



This is a digital copy of a book that was preserved for generations on library shelves before it was carefully scanned by Google as part of a project to make the world's books discoverable online.

It has survived long enough for the copyright to expire and the book to enter the public domain. A public domain book is one that was never subject to copyright or whose legal copyright term has expired. Whether a book is in the public domain may vary country to country. Public domain books are our gateways to the past, representing a wealth of history, culture and knowledge that's often difficult to discover.

Marks, notations and other marginalia present in the original volume will appear in this file - a reminder of this book's long journey from the publisher to a library and finally to you.

Usage guidelines

Google is proud to partner with libraries to digitize public domain materials and make them widely accessible. Public domain books belong to the public and we are merely their custodians. Nevertheless, this work is expensive, so in order to keep providing this resource, we have taken steps to prevent abuse by commercial parties, including placing technical restrictions on automated querying.

We also ask that you:

- + *Make non-commercial use of the files* We designed Google Book Search for use by individuals, and we request that you use these files for personal, non-commercial purposes.
- + *Refrain from automated querying* Do not send automated queries of any sort to Google's system: If you are conducting research on machine translation, optical character recognition or other areas where access to a large amount of text is helpful, please contact us. We encourage the use of public domain materials for these purposes and may be able to help.
- + *Maintain attribution* The Google "watermark" you see on each file is essential for informing people about this project and helping them find additional materials through Google Book Search. Please do not remove it.
- + *Keep it legal* Whatever your use, remember that you are responsible for ensuring that what you are doing is legal. Do not assume that just because we believe a book is in the public domain for users in the United States, that the work is also in the public domain for users in other countries. Whether a book is still in copyright varies from country to country, and we can't offer guidance on whether any specific use of any specific book is allowed. Please do not assume that a book's appearance in Google Book Search means it can be used in any manner anywhere in the world. Copyright infringement liability can be quite severe.


About Google Book Search

Google's mission is to organize the world's information and to make it universally accessible and useful. Google Book Search helps readers discover the world's books while helping authors and publishers reach new audiences. You can search through the full text of this book on the web at <http://books.google.com/>

816.9
Tamil
1850
copy

232.32.

יהוה




ΑΚΡΟΓΩΝΙ

Ps. CXIX
169
כדבור
חביבני

JOB XVII.
17.
-ὁ λογος
ὁ σος
αλγηθια
εστι

ΟΥ ΧΡΙΣΤΟΥ.



Printed, bound & published
at the American Mission Press,
Madras.

Bible in Tamil.

Presented to the Library of the
Andover Theological Seminary
by the American Board of Commissioners
for Foreign Missions;
July, 1856.

Printed, bound & published
at the American Mission Press,
Madras.

Bible in Tamil.

Presented to the Library of the
Andover Theological Seminary
by the American Board of Commissioners
for Foreign Missions;
July, 1856.

THE

HOLY BIBLE,

in Tamil

CONTAINING THE

OLD AND NEW TESTAMENTS:

TRANSLATED OUT OF

THE ORIGINAL TONGUES:

AND WITH

THE FORMER TRANSLATIONS DILIGENTLY COMPARED AND REVISED,

UNDER THE AUSPICES OF THE BRITISH AND FOREIGN BIBLE SOCIETY.

MADRAS:

PRINTED FOR THE AMERICAN MISSIONARY SOCIETY,

AT THE AMERICAN MISSION PRESS.

MDCCCL.

பழைய புதிய உடன்படிக்கைகள்

அடங்கிய

வேதபுத்தகம்.

இஃத

இங்கிலாந்துமுதலியசருவதேசவேதசங்கத்தாரின்

உத்தரவின்படி

மூலபாஷைகளிலிருந்துமொழிபெயர்த்து முந்தினமொழிபெயர்ப்புகளை

கொண்டு பரிசோதிக்கப்பட்டிருக்கின்றது.

சென்னநகரம் :

அமெரிகன் மிஷன் அச்சுக்கூடத்திற் பதிக்கப்பட்டது.

தஅராடுஓஸ்.

ஆதியாகமம்.

க. அதிகாரம்.

- க. கடவுள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தல்: க. ஒளியைச் சிருஷ்டித்தல்: க. ஆகாய விரிவைச் சிருஷ்டித்தல்: க. நிலத்தையும் நீரையும் வேருக்கல்: க. பூண்டுமுதலானவைகளை முளைப்பித்தல்: க. சந்திரசூரியாதிகளைச் சிருஷ்டித்தல்: உ. மச்சபட்சிகளைச் சிருஷ்டித்தல்: உ. நாடொடுகளின் மிருகங்களைச் சிருஷ்டித்தல்: உ. தமது சாயலாக மனிதனைச் சிருஷ்டித்தல்: உ. உணவுப்பொருளை நியமித்தல்.
- ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.—பூமியானது எழுந்தின்மையும் வெறுமையுமாவிருந்தது; ஆறுமான் சலமுகத்தின்மேல் இருள் இருந்தது. தேவ ஆவி சலமுகத்தின்மேல் உலாவிக்கொண்டிருந்தது.
- க. தேவன் ஒளி உண்டாக்கவதென்று சொல்ல ஒளி உண்டாயிற்று.—ஒளி நல்லதென்று தேவன் கண்டார். தேவன் ஒளிக்கும் இருளுக்கும் வேற்றுமையுண்டாக்கினார்.—தேவன் ஒளிக்குப் பகலென்றும் இருளுக்கு இரவென்றும் பெயரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாளாயிற்று.
- க. தேவன் சலத்தின்மத்தியில் ஆகாயவிரிவு உண்டாக்கவதென்றும், அது சலத்தையுஞ்சலத்தையும் பிரிக்கக்கடவதென்றுஞ்சொல்லி,—ஆகாயவிரிவையுண்டாக்கி ஆகாயவிரிவின்மீதுச் சலத்திற்கும், ஆகாயவிரிவின்மேற் சலத்திற்கும், பிரிவுண்டாக்கினார். அப்படியே ஆயிற்று.—தேவன் ஆகாயவிரிவுக்கு வானமென்று பெயரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாளாயிற்று.
- க. தேவன் வானத்தின்மீதுள்ள சலம் ஒரிடத்தில் சேரவும், உலர்ந்ததரை தோன்றவும், கடவன வென்றார். அப்படியே ஆயிற்று.—உலர்ந்த தரைக்குப் பூமிமென்றும், சேர்ந்த சலத்திற்குச் சமுத்திரமென்றும், தேவன் பெயரிட்டார். அவை நல்லனவென்று தேவன் கண்டார்.
- க. பூமியின்மேல் புல்லையும், விதைகொடுக்கிற பூண்டுகளையும், தங்களிலே தங்கள் விதையையுடைய கனிகளை, தங்கள் தங்கள் சாதிப்படி, கொடுக்கிற விருட்சங்களுக்கும், பூமி முளைப்பிக்கக்கடவதென்று தேவன் சொன்னார். அப்படியே ஆயிற்று.—புல்லையும், தங்கள் தங்கள் சாதிப்படி விதை கொடுக்கிற பூண்டுகளையும், தங்கள் தங்கள்

சாதிப்படி, தங்களிலே தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கிற விருட்சங்களுக்கும், பூமி முளைப்பித்தது. அவை நல்லனவென்று தேவன் கண்டார்.—சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாளாயிற்று.

பகலுக்கும் இரவுக்கும் வேற்றுமையுண்டாக் குறித்தற்கு, வானவிரிவிலே சுடர்கள் உண்டாக்கவனவென்றும்; அவையே அடையாளங்களையும், பருவகாலங்களையும், தினங்களையும், வருஷங்களையும் குறிக்கும்பொருட்டாக,—பூமி மீயின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானவிரிவிலே சுடர்களைக்கடவனவென்றும், தேவன் சொன்னார். அப்படியே ஆயிற்று.—பகலை ஆளுவதற்கு மக ஒரு பெரிய சுடரும், இரவை ஆளுவதற்கு அதில் சிறிய ஒரு சுடருமாக, இரண்டு பெரிய சுடர்களையும், நட்சத்திரங்களுக்கும், உண்டாக்கினார்.—மௌ அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,—பகலை மையும் இரவையும் ஆளவும், ஒளிக்கும் இருளுக்கும் வேற்றுமை உண்டாக்கவும், தேவன் அவைகளை வானவிரிவிலே வைத்தார். அவை நல்லனவென்று தேவன் கண்டார்.—சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாளாயிற்று.

தேவன், நீந்துகிற வேசெடுத்துக்களை, சல உயமானது திரளாகச் சனிப்பிக்கக்கடவதென்றும், பூமிக்கு மேலாக ஆகாயவிரிவிலே பறவைகள் பறக்கக்கடவனவென்றும், சொன்னார்.—சலத்தி உகாலே தங்கள் தங்கள் சாதிப்படி திரளாய்ச் சனிப்பிக்கப்பட்ட மகா மச்சங்களுக்கும், சஞ்சரிக்கிற மற்றச்சகல செத்துக்களையும்ன்றி, சிறகு களுள்ள சாதி சாதியான எல்லாப் பறவைகளையும், தேவன் சிருஷ்டித்தார். அவை நல்லனவென்று தேவன் கண்டார்.—அவைகள் பல்கிப் பெருகி, சமுத்திரசலத்தில் நிறையவும், பறவைகள் பூமியில் பெருகவும் கடவனவென்று, தேவன் அவைகளை ஆசீர்வதித்தார்.—சாயங்காலமும் உக விடியற்காலமுமாகி ஐந்தாம் நாளாயிற்று.

தேவன், பூமி நாளை சாதி செத்துக்களாகிய உச நாட்டு பூிருகங்களையும், ஊர்வனவற்றையும், காட்டுமிருகங்களையும், இனமினமாக, சனிப்பிக்கக்கடவதென்றார். அப்படியே ஆயிற்று.—அவ்வவற்றின் இனப்படி காட்டுமிருகங்களை உருயும், காட்டுமிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல ஊர்வனவற்றையும், தேவன் உண்

(க. அதி. க.) யோவா.க.க.உ. எசர்.ச.ச.உ. எ.பி.ய.க.க. (க) சங்.க.க.க. உ.கொரி.ச.க. (க) சங்.எ.ச.ய.க. (சு) யோபு.க.எ.ய.அ. (எ) நீதி.அ.உ.அ. சங்.எ.ச.அ.ச. (க) யோபு.உ.க.ய. உ.பேதுரு.க.க. (ய) எ.பி.ச.எ. லூக். ௧.ச.ச. (ய) உ.பா.ச.ய.க. சங்.எ.ச.ய.எ. (ய) சங்.அ.க. யோபு.க.அ.எ. (ய) எரே.க.க.க. (உ) அதி.ச.உ.ய. (உ.உ) அதி.அ.ய.எ.

டாக்கினார். அவை நல்லனவென்று தேவன் கண்டார்.

உக தேவன், நமது சாயலாக, நம்முடைய உருவத்தின்படி, மனிதனை உண்டாக்குவோமாக. அவன் சமுத்திர மச்சங்கனையும், ஆகாயப்பறவைகளையும், மிருகசெந்துக்களையும், பூமண்டலம் அனைத்தையும், பூமண்டலத்தின்மேல் ஊருகிற சகலவித ஊர்வனவற்றையும், ஆளுவானாகவேன் உளரார்.—தேவன் தமது சாயலாக மனிதரைச் சிருஷ்டித்தார். அவர்களைத் தேவச்சாயலாகவே சிருஷ்டித்தார். அவர்களைப் புருஷனும் ஸ்திரியுமாகச் சிருஷ்டித்தார்.—பின்பு தேவன் அவர்களை நோக்கி, நீங்கள் பல்கிப் பெருகி, பூமியை நிறைத்து, அதை வசப்படுத்தி, சமுத்திர மச்சங்கனையும், ஆகாயப்பறவைகளையும், பூமியில் சஞ்சரிக்கிற சகல செந்துக்களையும், ஆண்டுகொள்ளும் களென்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்தார்.

உக தேவன், பூமியெங்குமுள்ள வித்துக்களையுடைய கனிகளுள்ள சகலவித விருட்சங்களையும், உங்களுக்குத் தந்தேன். அவை உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவன.—பூமியில் சீவனுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்தில் எல்லாப் பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊர்வன எல்லாவற்றிற்கும், பசுமையான எல்லாப் பூண்டுகளையும், ஆகாரமாகக் கொடுத்தேனென்றார். அது அப்படியே ஆயிற்று.—தேவன், தாம் உண்டாக்கின யாவையும் பார்த்து அவை மிக நல்லனவென்று கண்டார். சாயல்காலமும் விடியற்காலமுமாகி ஆறும்நாளாயிற்று.

உ. அதிகாரம்.

க. ஓய்வுநாளை நியமித்தல்: ச. சிருஷ்டியின் விவரம்: அ. ஏதேனின்தோட்டமுண்டாக்கல். ஃடு. அதிலே மனிதனை இருக்கச்செய்தல்: ஃஎ. நன்மை தீமைகளைத் தெரிவிக்கும் விருட்சத்திலுள்ள எடை விலக்கல்: உ. ஆதாம் சீவசெந்துக்களுக்குப் பெயரிடல்: உக. ஸ்திரியின் சிருஷ்டி விருத்தாந்தம்: உச. விவாகமுறையேற்படுத்தல்.

இவ்விதமாக வானமும் பூமியும் அவைகளிலுள்ள சகல சேனைகளுமாகிய இவைகளின் சிருஷ்டி உ. நிறைவேறலாயிற்று.—தேவன் தமது கிரியையை முடித்தபின்பு, ஏழாம்நாளிலே எந்தக்காரியங்களையும் செய்வதையொழிந்து, அந்த ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்.—அதில் தேவன் தாம் சிருஷ்டிப்பதும், செய்வதுமாகிய யாவையும் விட்டு

ஓய்ந்திருந்ததினால், அந்த ஏழாம் நாளை ஆசீர்வதித்துப்பரிசுத்தமாக்கினார்.

தேவனாகிய யெகோவா பூமியையும், வானத்தையும், தம்மால் பூமியின்மேல் பெய்விக்கப்பெடும் மழையும் பயிர்செய்ய மனிதனும் இல்லாதிருக்கவும், முன், நிலத்தில் இல்லாத சகலவிதமான செடிகளையும்,—முன், முளைத்திராத சகலவிதமான பூண்டுகளையும், சிருஷ்டித்த காலத்தில் தேவனாகிய யெகோவா பூமி வானங்களைச் சிருஷ்டித்த விவரங்கள் இவையே.—பனி பூமியிலிருந்தெழும்பி, பூமியின் முகமுழுவதையும் நனைத்தது.—தேவனாகிய யெகோவா மனிதனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, சீவசுவாசத்தை அவன் நாசியில் ஊதினார். அதினால் மனிதன் சீவாத்துமாவானான்.

தேவனாகிய யெகோவா கீழ்த்திசையிலுள்ள ஏதேனில் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்.—தேவனாகிய யெகோவா காட்சிக்கினிமையும், புசிப்புக்குச் சுவையுமான சகலவித விருட்சங்களையுமன்றி, தோட்டத்தின் மத்தியிலே சீவவிருட்சத்தையும், நன்மை தீமைகளைத் தெரிவிக்கும் விருட்சத்தையும், பூமியிலின்றித் தோற்றுவித்தார்.—ஏதேனில் ஒரு நதி தோட்டத்துக்குப்பாயும்படி தோன்றி, அதில் நின்று பிரிந்து நான்குமுகமாயிற்று.—முதலாம் ஆற்றுக்குப் பெயர் ஃஷோன் என்றுபேர். அது பொன்விலையும் அவிலாதேசம் முழுவதையுஞ் சுற்றி ஓடுகின்றது.—அத்தேசத்தின்பொன் சிரேஷ்டம். அவ்விடத்தில் முத்துக்களும் கோமேதக்கல்லுமுண்டு.—இரண்டாம் ஆற்றுக்குக் ஃயோன் என்றுபேர். அது கூஷ்தேசம் முழுவதையுஞ் சுற்றி ஓடுகின்றது.—மூன்றாம் ஆற்றுக்கு இடெக்கேல் என்று பெயர். அது அசீரியாவுக்குக்கிழக்கே ஓடுகின்றது. நாலாம் ஆற்றுக்கு பிருத்தென்றுபேர்.

ஏதேனிலுள்ள தோட்டத்தில் செய்கைசெய்ய வதற்கும், அதைக் காப்பதற்கும், தேவனாகிய யெகோவா ஆதாம் அதில் வைத்தார்.—தேவனாகிய யெகோவா, தோட்டத்திலிருக்கிற எந்த விருட்சத்திலுள்ளதையும் நீ இஷ்டப்படி புசிக்கலாம்.—நன்மை தீமைகளைத் தெரிவிக்கும் விருட்சத்திலுள்ளதையோ புசிக்கப்படாதென்று மனிதனுக்குச் சொல்லி விலக்கி, நீ அதைப் புசித்தால் அந்நாளிலே நிச்சயமாய் மரிப்பாயென்றார்.

(உக) அதி. ஃடு. க. அதி. க. ச. சங். நா. க. பிர. எ. உ. க. நட. ஃஎ. உ. ச. உ. அ. உ. க. க. கொரி. ஃக. எ. எ. பெ. ச. உ. ச. கொலோ. க. ஃ. அதி. க. உ. சங். அ. ச. (உஎ) க. கொரி. ஃக. எ. அதி. ஃடு. உ. மல். உ. ஃடு. மத். ஃக. ச. (உஅ) அதி. க. க. எ. லேவி. உ. ச. சங். நா. உ. எ. க. (உக) அதி. க. க. நட. ஃச. ஃஎ. (ஃய) சங். நா. ச. ஃடு. ஃக. யோபு. ஃக. அ. ச. க. (ஃக) சங். நா. ச. உ. ச. க. தி. மோ. ச. ச. (உ. அதி. க.) சங். ஃக. ச. யாத். உ. ஃக. உ. பா. ஃடு. ஃச. எ. பி. ச. ச. (ஃ) ஃகே. க. ஃச. எ. ச. ஃடு. அ. ஃக. (ச) அதி. க. ச. க. ஃக. உ. (ஃ) அதி. க. ஃஉ. யோபு. ஃக. அ. ச. அதி. க. உ. ச. (ஃ) அதி. க. ஃக. உ. ச. சங். நா. ஃச. பிர. ஃஉ. எ. க. கொரி. ஃடு. ச. எ. யோபு. ஃக. ச. நட. ஃஎ. உ. அதி. எ. உ. எ. எ. ச. உ. உ. க. கொரி. ஃடு. ச. ஃடு. அதி. ஃக. ய. எ. ச. ஃடு. க. எ. சே. உ. அ. ஃக. அதி. க. உ. ச. அதி. ச. ஃக. உ. இரா. ஃக. ஃஉ. எ. சே. உ. எ. உ. க. வ. ச. ஃடு. (ஃ) எ. சே. க. ச. அ. நீதி. க. ஃய. அ. அ. ஃ. உ. எ. அதி. உ. உ. ஃச. வ. ச. ஃஎ. (ஃக) அதி. உ. ஃய. (ஃஉ) கண. ஃக. எ. (ஃடு) தானி. ஃச. (ஃடு) வ. ச. அ. (ஃஎ) வ. ச. க. அதி. க. க. ஃக. ஃய. எ. அதி. க. க. ஃக. ஃக. கோ. ச. உ. க. கொரி. ஃடு. ஃக. யாக். க. ஃடு. க. யோவா. ஃடு. ஃக.

20 தேவனாகிய யெகோவா மனிதன் தனி யேடுருப்பது உத்தமமல்ல. அவனுக்கேற்றதுணை யாகிய அவனுக்கு உண்டாக்குவேனென்றார்.—தேவனாகிய யெகோவா தாம் மண்ணினாலே உருவாக்கினவெனியின் சகலவித மிருகங்களுக்கும், ஆகாயப் பறவைகளுக்கும், ஆதாம் இடும் பேர் இன்னதென்று காணும்படி; அவைகளை அவனிடத்திற் சேர்ப்பண்ணினார். அந்தச் சேவசெய்துக்களுக்கு ஆதாம் கொடுத்தபேரே, பேராயிற்று.—

21 ஆதாம் சகலவித மிருகங்களுக்கும், ஆகாயப்பறவைகளுக்கும், வெளியிலுள்ள சகலவித செந்துக்களுக்கும், பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்றது உண்டானது. இது வரைக்குங்காணப்படவில்லை.—தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு அயர்ந்தரித்திரைவரப்பண்ண, அவன் சித்திரை அடைந்தான். அப்பொழுது அவர் அவனுடைய விவா எனும்புகளில் ஒன்றை எடுத்து, அவ்விடத்தில் தசையைப் பெருத்தினார்.—தேவனாகிய யெகோவா மனிதனிலெடுத்த விவா எனும்பை ஸ்திரியாக உருவாக்கி, அவனை ஆதாமிடத்தில் வரப்பண்ணினார்.—

22 ஆதாம் இவன் என் எனும்பிலெனும்புமாய், என்மாயிசத்தில் மாயிசமுமாயிருக்கிறான். இவன் மனுஷனிலெடுக்கப்பட்டதினால் மனுஷி என்னப்படுவானென்றான்.—அதினால் ஒருவன் தன் பிதாமாதாவைப்பிரிந்து தன் மனைவியைப்பற்றிக் கொள்வான். இருவரும் ஏகாங்கமாயிருப்பார்கள்.

23 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிருவாணிகளாயிருந்தும், வெட்கமில்லாதிருந்தார்கள்.

க. அதிகாரம்.

க. சருப்பம் வவாண வஞ்சித்தல்: அ. மனிதர் பா வஞ்செய்தல்: டிச. தேவன் சருப்பத்தைச்சுபித்தல்: டிசு. இரட்சகரை வாக்குத்தத்தஞ்செய்தல்: டிசு. ஸ்திரிபுருஷர்களைச்சுபித்தல்: உச. தேவன் வஸ்திரந்தரிப்பித்து, தோட்டத்தில்நின்று அகற்றல்.

தேவனாகிய யெகோவா சிருஷ்டித்தவெனியின் சகல செந்துக்களிலும் சருப்பமே, அதிகருதுள்ளதாயிருந்தது. அது ஸ்திரியை நோக்கி, நீங்கள் தோட்டத்திலிருக்கிற எந்தவிருட்சத்திலுள்ளதையும் புசிக்கப்படுவதென்று தேவன் சொன்னதுமெய்யோ? என்றது.—சருப்பத்துடனே ஸ்திரி, தோட்டத்திலுள்ள விருட்சக்களை நோக்கி புசிக்கலாம்.—தோட்டத்தின் மத்தியிலிருக்கிற விருட்சத்தைச்சுட்டி, நீங்கள் மரியாதிருக்கவேண்டி, அதின் கனியைப் புசிக்கவும்படாது. தொடவும்படாதென்று தேவன் விலக்கினாரென்று சொல்ல;—சருப்பம் ஸ்திரியைநோக்கி, நீங்கள்

மரிக்கவேமாட்டார்கள்.—நீங்கள் அதைப் புசிக்கும்நாளில் உங்கள் கண்கள்திறக்கப்பட்டு, நீங்கள் கண்மைநீமைகளை உணர்ந்து, தேவனுக்கொப்பா வீர்களென்று தேவன் அறிவாரென்றது.—அவ்விருட்சத்திலுள்ளது புசிப்புக்குச்சுவையும், காட்சிக்கு இனிமையும், புத்தியைத்தெளிவிக்குமென்று, இச்சிக்கப்படத்தக்கதுமாயிருப்பதை ஸ்திரி பார்த்து, அதின் கனியைப்பறித்து, புசித்து, தன்னோடேயிருந்தபுருஷனுக்குக் கொடுத்தான்: அவனும் புசித்தான்.—அவர்கள் இருவருடைய கண்கள்திறக்கப்பட்டன. அப்பொழுது அவர்கள் தங்கள் நிருவாணிகளென்றறிந்து, அத்தி இலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளாகத்தரித்துக்கொண்டார்கள்.

பகலில் ருளிகாற்று வீசுகையில், தோட்டத்தில் உலாவியவரும் தேவனாகிய யெகோவா வின் சத்தத்தைக்கேட்டார்கள். ஆதாமும், அவன் மனைவியும், தேவனாகிய யெகோவா வின் சந்நிதானத்துக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.—தேவனாகிய யெகோவா, ஆதாமே, என்று கூப்பிட்டு, நீ எங்கேயிருக்கிறாய் என்று சொல்ல,—அவன் தோட்டத்தில் உமது சத்தத்தைக்கேட்டு, நான் நிருவாணியாயிருக்கிறதினால், பயந்து ஒளித்துக்கொண்டேனென்றான்.—நீ நிருவாணியென்று உனக்கு அறிவித்தவரார். புசிக்கப்படுவதென்று நான் விலக்கின விருட்சத்திலுள்ளதைப் புசித்தாயா என்று சொல்ல;—ஆதாம், உன்னுடனேயிருக்கும்படி நீதந்த ஸ்திரி அவ்விருட்சத்திலுள்ளதை எனக்குத்தந்தான். நான் உபுசித்தேனென்றான்.—தேவனாகிய யெகோவா ஸ்திரியை நோக்கி, நீ இப்படிச்செய்ததென்னவென்றார். அதற்கு ஸ்திரி, சருப்பம் என்னை வஞ்சித்ததினால் நான் புசித்தேனென்றான்.

தேவனாகிய யெகோவா சருப்பத்துடனே, நீ டிசு இதைச்செய்தபடியால் நாட்டு மிருகங்கள் எவற்றிலும், வெளியிலுள்ள சகலசெந்துக்களிலுஞ்சுபிக்கப்பட்டு, நீ சூவிக்கும் நாபெல்லாம் வயிற்றினால் உணர்ந்துமண்ணைத்தின்டாய்.—உனக்கும், டிசு இந்த ஸ்திரிக்கும் உன் சத்திக்கும், இவன் சத்திக்கும், பகையுண்டாக்குவேன். அவர் உன் தலையை நருக்குவார். நீ அவருடைய குதிகாலைக் கொத்துவாய் என்று சொன்னார்.

அவர் ஸ்திரியைநோக்கி, நீ சருப்பவதியாகும் டிசு பொழுது உன்வருத்தம் மிகவும் அதிகரிக்கப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளைபெறுவாய். நீ உன்புருஷனுக்கு ஆதீனப்பட்டிருப்பாய்; அவன் உன்னை ஆண்டுகொள்ளுவானென்று சொன்னார்.—

(20) அதி.க.உ.உ. க.கொரி.ய.க.க. க.தீமோ.உ.ய.க. (யு) அதி.க.உ.ய.உ.ச. சங்.அ.சு.அதி.சு.உ.ய. (உஉ) நீதி.ய.அ.உ.உ. எபி.ய.க.உ. (உக) அதி.உ.க.ய.ச. எபே.டு.க.ய. க.கொரி.ய.க.அ. (உச) அதி.க.க.ய.சு. சங்.ச.டு.ய. மத்.ய.க. (உடு) க.கொரி.சு.ய.க. எபே.டு.க.க. அதி.க.எ.ய.ய.க. எசா.ச.எ.க. (க.அதி.க) அறி.ய.உ.க. அறி.உ.ய. உ.மத்.ய.ய.ச. உ.கொரி.ய.க.க. (க) அதி.உ.ய.எ. (ச) வச.ய.க. உ.கொரி.ய.க.க. க.தீமோ.உ.ய.ச. (டு) வச.எ. 5.உ.க.ய.அ. (சு) க.தீமோ.உ.ய.ச. வச.ய.உ.ய.எ. (எ) வச.டு. அதி.உ.உ.டு. (அ) யோபு.க.அ. க.யோபு.க.க.க. எசே.உ.க.உ.ச. (ய) அதி.உ.உ.டு. யாத்.க.க. க.யோவா.க.உ.ய. (யஉ) அதி.உ.ய.அ.யோபு.க.க.க. நீதி.உ.அ.ய.க. (யக) வச.ச. உ.கொரி.ய.க.க. (யச) எசா.ச.டு.உ.டு. (யடு) மத்.க.எ. அதி.ய.க.க.அ. அதி.உ.க.க.க. கலா.ச.ச. ரோ.ய.க.உ.ய. எபி.உ.ய.ச. அறி.ய.உ.எ.ய.எ. (யச) க.தீமோ.உ.ய.டு. அதி.ச.எ. க.கொரி.ய.க.க. எபே.டு.உ.உ.உ.க.உ.ச.

யெ பின்பு அவர் ஆதாமனோக்கி, நீ உன் மனைவியின் வாக்குக்குச் செவிகொடுத்து, புசிக்குப்பாடாடென்று நான் விலக்கின விருட்சத்திலுள்ளதைப் புசித்ததினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டது. நீ சீவிக்கும் நானெல்லாம் கிலேசத்துடனே அதிலுள்ளவையைப் புசிப்பாய்.—
 50 அது உனக்கு முட்செடிகளையும், முட்டூண்டுகளையும், முளைப்பிக்கும்: நிலத்திலுள்ள பயிர்வகைகளைப் புசிப்பாய்.—பூமியில் எடுக்கப்பட்ட மண்ணாகிய நீ மண்ணோடே சேர்ந்துபோவாய். அதில் சேரும்பொழுது முக வேர்வையோடே ஆகாரம் உயி புசிப்பாய் என்று சொன்னார்.—ஆதாம் தன் மனைவி சேவனுள்ள யாவுருக்கும் மாதாவானதினால் உக அவளுக்கு எவாணென்று பேரிட்டான்.—தேவனாகிய யெகோவா ஆதாமுக்கும், அவன் மனைவிக்கும், தோல் அங்கிகளைச் செய்து அவர்களைத் தரிப்பித்தார்.

உஉ தேவனாகிய யெகோவா மனிதன் நன்மைநீமைகளை உணரப்பெற்று, நம்மிலொருவரைப் போலானானே, பாருங்களென்றார். இனி அவன் தன் கையை நீட்டி, சேவலிருட்சக் கனியைப்பறித்துப் புசித்து, சேவனுடனே நித்தியமாயிராதபடிக்கு, —அவன்தோன்றிய பூமியைச் செய்கைபண்ணுகிறதற்கு, தேவனாகிய யெகோவா அவனை ஏதேனினித் தோட்டத்தில் நின்றும் அதறிவிட்டான்.—அவர் மனிதனை அகற்றி, சேவலிருட்சத்திற்குப்போம் வழியைக் காவல்செய்ய, ஏதேனின் தோட்டத்துக்குக் கிழக்கே சலாவிச்சொலிக்கிற அக்கினிக்குக் கட்டத்தையும், கெருபிகளையும், வைத்தார்.

ச. அதிகாரம்.

க. காயின் ஆபேல் என்பவர்களின் விருத்தாந்தம்:
 1. ஆபேலுக்கொன்றினிமித்தம் காயினுக்கு வந்த தேவதண்டனை: யசு. காயினுடைய வழிசவரலாறு: உடு. சேத்து, ஏனெனென்பவர்களின் செனனம்.

ஆதாம் தன் மனைவியாகிய எவாளை அறிந்தான். அவன் கருப்பவதியாகிக்காயினைப் பிரசவித்து, யெகோவாவினால் ஒரு புத்திரனைப் பெற்றேனென்றார்.—பின்பு அவனுக்குச் சகோதரனாகிய ஆபேலையும் பெற்றார். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான். காயின் நிலச்செய்கைக்காரனானான்.—சில நாள் சென்றபின்பு, காயின் யெகோவாவிடத்தில் பூமிப்பலன்களில் கைவேத்தியமாகச் சில கொண்டிப்போனான்.—ஆபேலும் தன் ஆட்டுக்கூட்டத்தின் தலையிறுக்களிலும், அவைகளின் நிணத்திலும், சிலகொண்டுபோனான். ஆபேலையும், அவனுடைய கைவேத்தியத்தையும், யெகோவா அவனிடமிருந்துக்கொண்டு, —காயினையும், அவன் கை

வேத்தியத்தையும், அங்கிகரியாதிருந்தார். அதினால் காயின் மிகவும் குரோதித்து முகம் வேறுபட்டான்.—யெகோவாகாயினிடத்தில், ஏதற்காகக் குரோதங்கொண்டாய் ஏதற்காக உன் முகம் வேறுபட்டது.—நீ முறைப்படி செய்தால் மேன்மைபெறமாட்டாயா நீ முறைப்படி செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியிற்கிடக்கும். அன்றியும் அவன் உனக்கு ஆநீனமாயிருப்பான். நீ அவனை ஆண்டுகொள்வாயென்று சொன்னார்.—காயின் தன் சகோதரனாகிய ஆபேலுடனே பேசினான். அவர்கள் வயல்வெளியில் இருந்த சமயத்தில், காயின் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாயெழுப்பி, அவனைக் கொலைசெய்தான்.

யெகோவா காயினிடத்தில், உன் சகோதரனாகிய ஆபேல் எங்கேயென்று சொல்ல, அவன் நான் அறியேன். என் சகோதரனுக்கு நான் காவலாளனானேன்.—அதற்கு அவர் என்னசெய்தாய். உன் சகோதரனுடைய இரத்தம் பூமியில் இருந்து என்னை நோக்கி ஒலமிடுகின்றது.—கேள், உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையினால் வாங்கிக்கொள்ளும்படி தன்வாயைத்திறந்த இந்தநிலத்தினாலேதான், நீசாபத்தையடைவாய்.—நீ நிலத்தில் செய்கைசெய்தாலும் இனி அது தன் பலனை உனக்குத் தராது. பூமியில் நிலையற்றலை கிறவனாயிருப்பாயென்றார்.—காயின் யெகோவாவுடனே, இன்று என்னை இத்தேசத்தை விட்டுத் திரத்திவிடுகிறீர். உமது சந்நிதானத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்றலை கிறவனாயிருப்பேன். என்னைக்காண்பவனெவனும் என்னைக் கொலைசெய்வான்.—எனக்கிட்ட தண்டனை என் மீசனால்க்கிக்கமுடியாதென்றான்.—அதற்கு யெகோவா காயினாகிய உன்னைக் கொலைசெய்கிறவனெவனெ அவன்மேல் ஏழுபழிதற்குமென்று சொல்லி, காயினைக் காண்கிறவனெவனும் அவனைக் கொல்லாதபடிக்கு யெகோவா அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கற்பித்தார்.

காயின் யெகோவாவின் து சந்நிதானத்தை யெவிட்டுப் புறப்பட்டுப்போய், ஏதேனுக்குக் கிழக்கேயுள்ள நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.—காயின் தன் மனைவியையறிந்தான். அவன் கருப்பவதியாகி ஏனெனெகப்பெற்றான். காயின் ஒரு நகரத்தையுண்டாக்கி அந்த நகரத்துக்குத் தன்புத்திரன் ஏனெனெனெயெய பெயரிட்டான்.—ஏனெனெக்கு ஈராத்துப்பிறந்தான். ஈராது யெகுமெகுமெலுப்பெற்றான். மெகுமெவேல் மெத்தாவுவேலுப்பெற்றான். மெத்தாவுவேல் லாமேகைப்பெற்றான்.—லாமேகு இரண்டு ஸ்திரிகளை யெவிவாகம்பண்ணினான். ஒருத்திக்கு ஆதாம் என்றுபேர். மற்றொருத்திக்குச் சில்லாள் என்றுபேர்.—

(யெ) வச.சு. அதி.உ.யெ. பிர.க.உ.க. எசா.உ.ச.டு.சு. கோ.அ.உ.யெ. யோபு.டு.எ. பிர.உ.உ.க.(யெ) யோபு.க.ச.யெ. சங்.ா.ச.யெ (யெ) பிர.க.யெ. உ.தெ.ச.க.யெ. அதி.உ.எ. யோபு.உ.க.உ.ச. சங்.ா.ச.உ.க. பிர.க.உ.யெ. அதி.யெ.எ. கோ.டு.யெ. எபி.க.உ.எ. (உஉ) வச.டு. எசா.யெ.யெ. எ.கோ.உ.உ.உ.க. அதி.உ.க. (உக) அதி.ச.உ. அதி.க.உ.யெ. (உச) அதி.உ.அ. சங்.ா.ச.ச. எபி.க.எ. (ச. அதி.உ.) அதி.க.உ.க. அதி.க.உ.யெ. (க) கண.யெ.யெ. (ச) கண.யெ.யெ. நீதி.க.க. எபி.யெ.ச. (டு) அதி.க.உ. எபி.யெ.ச. அதி.க.யெ. (எ) எபி.யெ.ச. அதி.க.யெ. (அ) மத்.உ.க.க.டு. க.யோவா.க.யெ. (க) சங்.க.யெ. (யெ) எபி.யெ.உ.ச. அதி.க.யெ. (யெ) யோபு.யெ.டு.உ.யெ.—உச. சங்.டு.க.யெ அதி.க.சு. கண.க.டு.யெ.உ.உ.எ. (யெ) சங்.எ.யெ. எசே.க.ச.சு. (யெ) சங்.சு.க.யெ.

உய ஆதான் யாபாலைப்பெற்றான். அவன் கூடாங்க
 னில் வாசம்பண்ணுகிற இடையருக்கு ஆதிபிதா
 ௨௧ வாயிருந்தான்.—அவன் சகோதரனுக்கு யூபால்
 என்று பேர். அவன் கின்னரக்காரர்,நாகசரக்கா
 ௨௨ ரர் யாவருக்கும் ஆதிபிதாவாயிருந்தான்.—சில்
 வாகும் தூபான் காயீணப்பெற்றான். அவன் பித்
 தனை இரும்புகளின் காணுவித் வேலைகளைச் செய்
 வதில் சிபுணலாயிருந்தான். தூபான் காயீணுடை
 ௨௩ யசகோதரி நாமான்.—லாமேரு தன் ஸ்திரிகளா
 கிய ஆதானையுஞ்சில்லானையும்நோக்கி,ஆதானே,
 சில்லானே, நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்
 கள். லாமேருவின்மனைவிகளே என் வசனத்துக்
 குச்செவிகொடுங்கள். எனக்குக் காயமுண்டாக
 வும் ஒரு மனிதனை, எனக்குத்தழும்புண்டாகவும்
 ௨௪ ஒரு வாலிபனை, கொலைசெய்தேனே.—காயீணுக்
 காக ஏழு பழி தங்குமேயாகில், லாமேருக்காக
 ஏழுபத்தேழுபழி தங்குமேயென்றான்.

௨௫ ஆதாம் பின்னும் தன் மனைவியை அறிந்தான்.
 அவன் ஒரு புத்திரனைப்பெற்று, காயீணற்கொலை
 யுண்ட ஆபேலுக்குப் பிரதியாக ஒரு சந்ததியை
 யெகோவா எனக்கு அருளிவொன்றுசொல்லி,
 ௨௬ அவனுக்குச் சேத்து என்றுபெயரிட்டான்.—சேத்
 தவுக்கும் ஒரு புத்திரன் பிறந்தான். அவனுக்கு
 ஏனோஷ் என்று பெயரிட்டான். அப்பொழுது
 மனுஷர் யெகோவாவுடையநாமந்தரிக்கப்பட
 ஆரம்பமாயிற்று.

௫. அதிகாரம்.

௧. ஆதாம் முதல் நோவாவரைக்குமுள்ள ஆதி
 பிதாக்களின் வயிச வரலாறு: ௨௪. தேவபத்தி
 யுள்ளவனாகிய ஏனோகு வானத்துக்கு ஏற்றப்பட
 டல்.

ஆ தாயின் சந்ததிகளின்வரலாறு: தேவன் மனி
 தனைச் சிருஷ்டித்தநாளிலே அவனைத்தேவச்சாய
 ௨ வாகச் சிருஷ்டித்தார்.—ஸ்திரி புருஷராகச்சிருஷ்டி
 தித்து அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களைச் சி
 ருஷ்டித்தநாளிலே ஆதாம் என்றுபெயரிட்டார்.—

ஆதாம் தூற்றுமும்பதாம் வயதிலே தன் சாயலா
 ௩, தனது உருவத்தின்படி ஒரு புத்திரனைப்பெற்
 று, அவனுக்குச் சேத்து என்று பெயரிட்டான்.—

ஆதாம் சேத்தைப்பெற்றபின்பும் எண்ணூறுவரு
 ௪ ஷியிருந்தான். அவன் புத்திரரையும் புத்திரிகளை
 ௫ யும்பெற்றான்.—ஆதாம் ஆகத்தொளாயிரத்துமும்ப
 ததுவருஷம் சீவித்திருந்து மரித்தான்.

சேத்து தூற்றைந்தாம் வயதில் ஏனோஷைப்
 ௬ பெற்றான்.—சேத்து ஏனோஷைப் பெற்றபின்பும்
 எண்ணூற்றேழு வருஷயிருந்தான். அவன் புத்திர
 ௭ ரையும் புத்திரிகளையும்பெற்றான்.—சேத்து ஆகத்
 தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷஞ் சீவித்
 திருந்து மரித்தான்.

௬ ஏனோஷ் தொண்ணூறும்வயதிலே கேனோன்

பெற்றான்.—ஏனோஷ்கேனோன்ப்பெற்றபின்பும் ௩
 எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் இருந்தான்.
 அவன் புத்திரரையும் புத்திரிகளையும்பெற்றான்.—
 ஏனோஷ் ஆகத் தொளாயிரத்தைந்து வருஷஞ்சீ யெ
 ௮ வித்திருந்து மரித்தான்.

கேனான் ஏழுபதாம் வயதிலே மகலாலேயே ௩௨
 லைப்பெற்றான்.—கேனான் மகலாலேயேலைப்பெற்
 ௯ மபின்பும் எண்ணூற்று நாற்பதுவருஷம் இருந்
 தான். அவன் புத்திரரையும் புத்திரிகளையும் பெற்
 ௧௦ றான்.—கேனான் ஆகத்தொளாயிரத்துப்பத்துவரு
 யெஷ்ஞ் சீவித்திருந்து மரித்தான்.

மகலாலேயேல் அறுபத்தைந்தாம்வயதிலே யா ௩௫
 ரேத்தைப் பெற்றான்.—மகலாலேயேல் யாரேத் ௩௬
 தைப் பெற்றபின்பும் எண்ணூற்றுமும்பது வரு
 ௧௧ ஷியிருந்தான். அவன் புத்திரரையும் புத்திரிகளை
 யும் பெற்றான்.—மகலாலேயேல் ஆக எண்ணூற் ௩௭
 ம ஏறுத்தொண்ணூற்றைந்து வருஷஞ் சீவித்திருந்து
 மரித்தான்.

யாரேத்து தூற்றுபத்திரண்டாம் வயதிலே ஏ ௩௮
 னோகைப் பெற்றான்.—யாரேத்து ஏனோகைப் ௩௯
 பெற்றபின்பும் எண்ணூறு வருஷயிருந்தான்.
 அவன் புத்திரரையும் புத்திரிகளையும்பெற்றான்.—
 யாரேத்து ஆகத் தொளாயிரத்துபத்திரண்டு வரு ௪௦
 ௮ஷ்ஞ் சீவித்திருந்து மரித்தான்.

ஏனோகு அறுபத்தைந்தாம் வயதிலே மெத்தா ௨௧
 ௪௧ ஷலாகைப் பெற்றான்.—ஏனோகு மெத்தாஷலா ௨௨
 ௪௨ கைப் பெற்றபின்பும் முந்நூறுவருஷம் தேவனு
 டன் நடந்துகொண்டவனாகி, புத்திரரையும்புத்
 ௪௩ திரிகளையும் பெற்றான்.—ஏனோகு ஆகமுந்நூற் ௨௩
 ௪௪ றறுபத்தைந்து வருஷஞ் சீவித்திருந்தான்.—ஏ ௪௪
 ௪௫ னோகு தேவனுடன் நடந்துவந்தான். அவன்
 ௪௫ழிந்தான். தேவன் அவனைத் தம்மிடத்திற்
 சேர்த்துக்கொண்டார்.

மெத்தாஷலாகு தூற்றெண்பத்தேழாம் வயதி ௨௫
 ௪௬ லே லாமேகைப்பெற்றான்.—மெத்தாஷலாகு லா ௨௬
 ௪௭ மகைப்பெற்றபின்பும் ஏழுநூற்றெண்பத்திரண்
 ௪௮ ட வருஷயிருந்தான். அவன் புத்திரரையும் புத்
 ௪௯ திரிகளையும் பெற்றான்.—மெத்தாஷலாகு ஆகத் ௨௭
 ௫௦ தொளாயிரத்தறுபத்தொன்பது வருஷம் சீவித்தி
 ருந்து மரித்தான்.

லாமேகு தூற்றெண்பத்திரண்டாம் வயதிலே ௨௮
 ௫௧ ஒருபுத்திரனைப்பெற்று,—யெகோவா பூமியைச் ௨௯
 ௫௨ சபித்ததினிமித்தம் நமக்குண்டானதொழிவிலும்,
 கைப்பிரயாசத்திலும், இவன் நமக்கு ஆறுதல்செய்
 வாடுவென்று சொல்லி, அவனுக்கு நோவா என்று
 பெயரிட்டான்.—லாமேகு நோவாவைப்பெற்ற ௩௦
 ௫௩ பின்பும் ஐந்தூற்றுத்தொண்ணூற்றைந்து வருஷ
 ௫௪ யிருந்தான். அவன் புத்திரரையும் புத்திரிகளையும்
 ௫௫ பெற்றான்.—லாமேகு ஆக ஏழுநூற்றேழுபத்தே ௩௧
 ௫௬ றுவருஷம் சீவித்துமரித்தான்.—நோவா ஐந்தூறு ௩௨

(௨௧) றோ.ச.யெ.௩௨ (௨௪) யெ.யெ.௩௫ (௨௫) அதி.௩.௩ (௨௬) அதி.௩.௬.௧ (௩௦) இரா.யெ.௨௪. சங்.யெ.௩௭. யோவே.
 ௨௩௨ செப்.௩.௧. க.கொரி.௧.௨. (௩) அதி. ௧.) ௧.நாளா.௧.௧. லூக்.௩.௧௫. அதி.௧.௨௬. (௨) அதி.௧.௨௭. (௩) அதி.௧.௨௮. (௪) க.காளா.௧.௧. அதி.௧.௨௮. அதி.௩.௧.௧. எபி.௧.௨௭. (௬) அதி.௧.௨௯. (௭) யூதா.யெ.யெ. (௨௨)
 அதி.௧.௧. அதி.யெ.௧. அதி.௨.௪.௪. ௨.இரா.௨.யெ.௩. சங்.யெ.௩. மீகா.௧.௫. மல்.௨.௬. (௨௪) ௨.இரா.௨.யெ. ௨.யெ.௩. (௨௬) எபி.யெ.௩.௭. க.பேதுரு.௩.௨.யெ. அதி.௩.யெ.௩. அதி.௪.யெ.௩. (௩௨) அதி.௧.யெ. அதி.௩.௧.௧.

வயதுசென்றதின்மேல் சேம், காம், யாப்பேத்து என்பவர்களைப்பெற்றான்.

கூ. அதிகாரம்.

க. உலகத்தாருடைய தன்மர்க்கத்தினிமித்தம் தேவன் கோபித்துச் சலப்பிரளயத்தைவருவிக்கத் தீர்மானித்தல்: அ. தேவன் நோவாவைக்கடாட்சித்தல்: டிச. பேழை செய்யும்படி கட்டளையிடல்.

இப்படியே பூமியிலே மனிதர் விருத்தியடைந்துபுத்திரிகளைப் பெற்றிருக்கும்காலத்தில், -நரபுத்திரிகள் அதிகசென்றதிரயராயிருக்கக்கண்டயாவருக்குள்ளும், தேவ புத்திரர் தங்கள் இஷ்டப்படி ஸ்திரிகளைத்தெரிந்து விவாகஞ்செய்துவந்தார்கள். -யெ கோவா, மனிதன்மாசம்; என்ஆவி என்பொழுதும் அவனோடேபோரடாது. ஆயினும் தூற்றிருபதுவருஷ காலம் அவனுக்கிருக்கின்றதென்றார். -அக்காலத்திலே துஷ்டவீரர்கள் பூமியில் இருந்தார்கள். அன்றியும் தேவபுத்திரர் நரபுத்திரிகளுடன் கூடிப்பெற்ற புத்திரரும்பூர்வகாலத்திற் போப்பெற்ற வீரர்களாயிருந்தார்கள்.

இ பூமியில்மனிதரின்நீங்கு, மிருத்திருக்கிறதென்பதையும்; அவர்கள் உள்ளத்தில் தோன்றுஞ்சிந்தனைகளெல்லாம் எப்பொழுதுங் கேடாயிருக்கின்றனவென்பதையும், யெகோவா கண்டு, -தாம் பூமியிலேமனிதரைச்சிருஷ்டித்தினிமித்தம் அனுதாப்பப்படுகிறார். அது அவருடைய இருதயத்தில் விசனமுண்டாக்கிற்று. -யெகோவா, நான் மனிதரைச் சிருஷ்டித்தினிமித்தம் அனுதாப்பப்படுகிறேன். ஆதலால் சிருஷ்டித்த மனிதரையும், அவர்களுடனே மிருகங்களையும், ஊர்வனவற்றையும், ஆகாயப்பறவைகளையும், பூமியின் முகத்தில் நின்றும் துடைப்பேனென்றார். -நோவாவுக்கோ யெகோவாவின் கடாட்சம் கிடைத்தது.

க நோவாவின் வயிசவரலாறு: அக்காலத்தினுள்ளவர்களுக்கும்நே நோவா நீதிமானமும் சற்குணனுமாயிருந்தான். நோவா தேவனுடன் நடந்தான். -நோவா, சேம், காம், யாப்பேத்தென்னும் மூன்றுபுத்திரரைப்பெற்றான். -பூலோகம் தேவனுக்கு முன்பாகக்கேடுள்ளதாயிருந்தது. பூலோகம் கொடுமையினால் நிறைந்திருந்தது. -பூமியின் மேற் சகல மனிதருந் தங்கள் நெறியைக்கெடுத்துக்கொண்டார்கள். தேவன் பூலோகத்தைப்பார்த்து, அதுகேடுள்ளதாயிருப்பதைக்கண்டார். -தேவன் நோவாவைநோக்கி, மனிதருடையகொடுமையினால் பூமி நிறைந்திருப்பதினிமித்தம் மாமிசமுள்ளசகலருக்கும் முடிவு எனக்குமுன் சமீபித்துவந்தது. அவர்களைப் பூமியோடும் அழிப்பேன்.

டிச நீ உனக்குக்கொப்போர்மரத்தினால் ஒருபேழை

யைச்செய்து, அப்பேழையில் அறைகளைவகுத்து, அதற்குள்ளும் புறம்பும் கிசில் பூசுவாய். -அப் பேழை முந்துறுமுழநீளமும், ஐம்பது முழ அசலமும், முப்பதுமுழ உயரமுமாகச்செய்வாய். -பேழையின் மேற்புத்திலே ஒரு முழத்திற்குக்கீ யசுழாக, ஒரு பலகனியைச்செய்து முடித்து, பேழையின்கதவைப்பக்கத்திலிட்டு, முதலாம் இரண்டாம், மூன்றாம் நிலைகளையும்வகுப்பாய். -நானே யெவானத்தின்கீழ்ச் சேவசவாசத்தையுடைய மாமிசமுள்ளயாவையுஞ் சங்கரிக்கும்படி பூமியின் மேற் சலப்பிரளயம் வரப்பண்ணுவேன். -பூமி யிலுள்ள யாவும் மாய்ந்துபோம். உன்னுடனே என் உடன்படிக்கையை நிலைப்படுத்துவேன். நீயும், உன்னோடிருக்கிற உன் புத்திரரும், உன்னைவியும், உன்புத்திரருடைய மனைவிகளும், பேழையிற் பிரவேசியுங்கள். -சேவரட்சையின்பொய்கருட்டுச் சகலவித மாமிச சேவசெந்துக்களிலும் ஆணும் பெண்ணுமாக வகையொவ்வொன்றுக்கு ஒவ்வொருசோடு உன்னுடனே பேழைக்குட்படுத்திக்கொள். -அந்தப்படி சேவரட்சையின்பொய்கருட்டு வகைவகையான பறவைகளிலும், வகைவகையான மிருகங்களிலும், பூமியிலே வகைவகையான ஊர்வனவெல்லாவற்றிலும், வகையொவ்வொன்றுக்கு ஒவ்வொரு சோடு உன்னிடத்தில்வரும். -உனக்கும், அவைகளுக்கும், ஆகா உகரமாகச் சகலவித போசன பதார்த்தங்களையுஞ் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள்ளென்று சொன்னார். -நோவா அப்படியே செய்தான். உடனக்குத் தேவன் விதித்தபடிசகலத்தையும்நிறைவேற்றினான்.

எ. அதிகாரம்.

க. பேழையிற் பிரவேசிக்க நோவாபெற்ற கட்டளை: எ. நோவாவும் அவன் குடும்பத்தாரும் சேவசெந்துக்களோடே பேழையிற் பிரவேசித்தல்: டிச. சலப்பிரளயமுண்டாதல்.

யெகோவா நோவாவைநோக்கி, இந்தச்சந்ததியில் என்முன்னே உன்னை நீதிமானென்றுகண்டேன். ஆகையால் நீயும், உன்குடும்பத்தாரனைவரும், பேழையிற் பிரவேசியுங்கள். -பூமியின்மேல்வெக்கும் வித்தைக்காக்கும்பொருட்டு, சசியான எல்லாவித மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழுசோடும், அசசியான மிருகங்களில், ஆணும் பெண்ணுமாக ஒவ்வொருசோடும், -ஆகாயப்பறவைகளில், சேவலும் பேடுமாக எவ்வேழுசோடும் உன்னிடத்திற்சேர்த்துக்கொள். -எ முகாட்சென்றபின், நார்பதுநாள் இரவும்பகலும், பூமியின்மேல் மழை வருஷிக்கப்பண்ணி, நான் சிருஷ்டித்த செந்துக்கனைத்தையும், பூமியின் முகத்தில் நின்றும் துடைப்பேனென்றார். -கோவா

(க. அதி. க.) அதி.க.உஅ. (உ) உபா.எ.கூ.ச. (கூ) கலா.டு.யசு.யெ. க.பேதுரு.க.யசு.உய. சங்.எஅ.கூ.க. (இ) அதி.அ.உக. உபா.உக.யசு. நீதி.கூ.யஅ. மத்.யடு.யசு. (சு) கண.உக.யசு. க.சாமு.யடு.யசு.உக. எசா.கூ.ய. எபே.ச.கூ.ய. (அ) அதி.யசு.யசு. யாத்.கூ.யசு. ஓக்.க.கூ.ய. (க) அதி.எ.க. எசேக்.யசு.யசு.உய. ரோ.க.யெ. எபி.யசு.எ. உபேதுரு.உ.டு. அதி.டு.உஉ. (ய) அதி.டு.கூ.உ. (யசு) அதி.எ.க. அதி.யசு. அதி.யசு.யசு. ரோ.கூ.யசு. எசேக்.அ.யெ. (யஉ) அதி.யஅ.உக. சங்.யசு.உ. (யக) எரோ.டு.க.யசு க.பேதுரு.ச.எ. வச.யெ. (யஎ) உபேதுரு.உ.டு. (யஅ) க.பேதுரு.க.உய. (உஉ) எபி.யசு.எ. (எ. அதி. க.) வச.எ.யசு. மத்.உச.கூ.அ. எபி.யசு.எ. உபேதுரு.உ.டு. (உ) லேவி.அதி.யசு. லேவி.ய.ய. (ச) வச.யஉ.யெ (ஊ) அதி.க.உஉ.

தனக்குயெகோவாவிதித்தபடிசகலத்தையுஞ் செய்தான்.—சலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானகாலத்தில் நோவாவுக்கு வயது அறுதறு. சலப்பிரளயத்தினிமித்தம் கோவாவும், அவன் புத்திரரும், அவன் மனைவியும், அவன் புத்திரருடைய மனைவிகளும் பேழையிற் பிரவேசித்தார்கள்.—கோவாவுக்குத் தேவன் விதித்தபடி சரியான மிருகங்களிலும், அசரியான மிருகங்களிலும், பறவைகளிலும், பூமியின்மேல் ஊருகிற எல்லாவற்றிலும்,—ஆணும் பெண்ணுஞ் சோடுசோடாக நோவாவிடத்தில் பேழையிற் புருந்தன.— ஏழுநாட் சென்றபின்பு பூமியிலே சலப்பிரளயம் மிக ஆரம்பித்தது.—கோவாவுக்கு அறுதறும் வயதாகும் வருஷத்தின் இரண்டாம் மாதம் பதினேழாந்தினத்தில் கடலின் ஊற்றுக்கண்டெல்லாம் பினக்கப்பட்டன.—மேகத்துவாரங்கள் திறக்கப்பட்டன.— உட்காற்புதுகாள் இரவும்பகலும் பூமியின்மேற் பெருமழை உண்டாயிற்று.—அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் புத்திரராகிய சேமும், காமும், யாப்பேத்தும், நோவாவின் மனைவியும், அவன் புத்திரருடைய மனைவிகளும் ழுன்றுபேரும், பேழையிற் பிரவேசித்தார்கள்.—வகைவகையான சகலவிதக் காட்டுமிருகங்களும், வகைவகையான சகலவிதக் காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற வகைவகையான சகலவித ஊர்வனவும், வகைவகையான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவித பட்சிகளும் பிரவேசித்தன.—இப்படிச் சேவசவாசமாயிசெடுத்துக் கொண்டவாற்றிலேயுஞ் சோடுசோடாக நோவாமிக விடத்திற் பேழையிற் பிரவேசித்தன.—தேவன் அவனுக்கு விதித்தபடி ஆணும் பெண்ணுமாகிய சகலவித மாயிசெடுத்துக்களும் பிரவேசித்தன. பின்பு யெகோவா கதவை அடைத்தார். உடைய பூமியின்மேல் காற்புதுகாளும் பிரவாகித்த சலப்பிரளயத்தினால் சலம்பெருகிப் பேழையை மிதக்கச் செய்தும், அது பூமியை விட்டு மேலே மிதந்தது.—உடைய சலம்பெருகிவள்ளமாயிப் பூமியின்மேல் மிகவும் பெருகிற்று. பேழை சலமுகத்தின்மேல் மிதக்க துகொண்டிருந்தது.—சலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினாலே வானத்தின் கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகெல்லாம் மூடப்பட்டன.—மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினாந்துமுது உயரத்திற்குச் சலம் பெருகிற்று.—அதினாலே மாயிசெடுத்துக்களாகிய பறவைகளும், காட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊர்வனயாவும், மனுஷசாதியாவும், பூமியின்மேற் சஞ்சரித்தவையெல்லாம், மாய்ந்துபோயின.—தரையிலுண்டான எல்லாவற்றிலும் காசியிற் சேவசவாசமுள்ளவையெல்லாம் மரித்தன.—பூமியின்மேலே மனிதன் முதல் மிருகங்கள் ஊர்வன ஆகாயப்பறவைகளீறாக, இ

ருந்த உயிருள்ளயாவும் அழிந்துபோயின. அவைகள் பூமியில் நின்றும் துடைக்கப்பட்டன. கோவாவும் அவனோடே பேழையிலிருந்தவைகளுமாத்திரஞ் சேவித்திருந்தன.—சலம் பூமியின்மேல் உட்காற்றைம்பது நாளைவும் மிகவும் பிரவாகித்துக் கொண்டிருந்தது.

அ. அதிகாரம்.

ச. சலப்பிரளயத்தினாலெடுக்கம்: ச. பேழை அரராத் மலையிலே தக்கல்: எ. காகமும் புறவும் புறப்படல்: உ. திரும்பவும் புற, புறப்படல்: டி. கோவா பேழையில் நின்றும் புறப்படும்படி தேவன் கட்டினாயிடல்: உ. நோவா பலியிடல் அத்தற்குத் தேவன் வாக்குத்தத்தம் செய்தல்.

தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த காட்டு மிருகங்களெல்லாவற்றையும், காட்டுமிருகக்க ளெல்லாவற்றையும், நினைந்தருளினார். தேவன் பூமியின்மேற் காற்று வீசப்பண்ண, சலம் வடிந்தது.—கடலின் ஊற்றுக்கண்டளும் மேகத்துவாரங்களும் அடைபட்டன. வானத்துமழையும் நின்றது.—கிரமங்கிரமமாகச் சலம் வற்றிப்பூமியை விட்டு தூற்றைம்பது நாளைவிற்குறைந்தது.—ஏழாம் மாதம் பதினேழாந்தேதியிற் பேழை அரராத் என்னும் மலைகளின்மேலே தங்கிற்று.—பத்தாம் மாதம் வரைக்கும் சலம் குறைந்து குறைந்து வந்தது. அந்தப்பத்தாம் மாதம் முதல்தினத்திலே மலைச்சிகரங்கள் தோன்றின.

காற்புதுகாள் சென்றபின்பு, நோவாதான் செய்த பேழையின்பலகணியைத்திறந்து ஒருகாகத்தை வெளியே விட்டான்.—அது புறப்பட்டுப் பூமியின்மேலிருந்த சலம் வற்றுமளவும் அங்குமிங்குமாகத்திரிந்தது.—பூமியின்மேற் சலம் வற்றிப்போயிற்றே வென்று அறியும்பொருட்டு, ஒருபுறவையுந் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.—பூமியெங்கும் சலம் நின்றதினால் புற, தன் உள் எங்காலைவளந்து இளைப்பாறாமிடத்தைக்காணாமல் திரும்பிப் பேழையிலே அவனிடத்திற் சேர்ந்தது. அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகப் பேழையிற் சேர்த்துக்கொண்டான்.

பின்னும் ஏழுநாட்பொறுத்து மறுபடியும் அப்புறவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.—சாயங்காலத்திற் புற அவனிடத்தில் வந்து சேர்ந்தது. சேதிவிரும்புத்திறக்கொய்யப்பட்ட ஒரு இலை அதின்வாயிலிருந்தது. அதனாலே நோவா பூமியின்மேற் சலங்குறைந்துபோயிற்றென்று அறிந்தான்.—அவன் பின்னும் ஏழுநாட்பொறுத்து உடைய புறவை வெளியே விட்டான். அது அவனிடத்திற்குத்திரும்பி வரவில்லை.—தனக்கு அறுதற நெருவயதாகும் வருஷத்தில் முதல் மாதம், முதல்தினத்தில், பூமியின்மேல் இருந்த சலம் வற்றிப்

(8) வச.க. (10) அதி.அ.உ. நீதி.அ.உ.அ. எசேசக்.உசு.யக. அதி.க.எ. அதி.அ.உ. சவ்.எ.அ.உ.க. (12) வச.ச.ய.எ. (13) சவ்.ா.ச.உ.ச. (14) சவ்.ா.ச.சு. எரே.க.உ.க. (15) யோபு.உ.உ.யக. மத்.உ.ச.க.க. உ.பேதுரு.க.சு. (16) அதி.உ.எ. (17) க.பேதுரு.க.உ.ய. (அ. அதி. க.) அதி.யக.உ.க. யாத்.உ.உ.ச. க.சாமு.க.யக. யாத்.யச.உ.க. (18) யோபு.க.அ.க.எ. (19) அதி.எ.உ.ச. (20) அதி.சு.யக.

போயிற்று: நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்து, பூமி உலர்ந்திருக்கிறதைக் கண்டான்.—இரண்டாம்மாறம் இருபத்தேழாந்தினத்திற் பூமி உலர்ந்துபோயிற்று

யெ. தேவன் நோவாவை யோக்கி, —நீயும் உன் மனைவியும், உன் புத்திரரும், உன் புத்திரர்களுடைய மனைவிகளும், பேழையை விட்டுப் புறப்படுங்கள்.—உன்னிடத்திலிருக்கிற சகலவித மாமிச செந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின் மேல் ஊருகிற ஊர்வனவற்றையும், உன்னுடனே வெளியே புறப்படுத்து. அவைகள் பூமியிலே திரளாய்ச் சளிப்பிக்கவும், பூமியின் மேல் மிருதியாக விருத்தியடையவும் கடவன வென்றார்.—நோவாவும், அவன் புத்திரரும், அவன் மனைவியும், அவன் புத்திரருடைய மனைவிகளும், யெ. புறப்பட்டுவந்தார்கள்.—பூமியின் மேற் சஞ்சரிக்கும் சகல மிருகங்களும், சகல ஊர்வனவும், சகலப் பறவைகளும், இனிமையாய், பேழையை விட்டுப் புறப்பட்டன.

உய. நோவா யெகோவாவுக்கு ஒரு வேதிகையுண்டாக்கி, சசியான சகல மிருகங்களிலும், சசியான சகலப் பறவைகளிலும், சிலவற்றைத் தெரிந்து, அவைகளை வேதிகையின் மேல் பலிகளாகத் தகனித்தான்.—யெகோவா சகந்தத்தை மோந்து, சிறுபிராயந்தொடங்கி மனிதருடைய உள்ளத்தில்தோன்றும் சிந்தனைகேடாயிருந்தாலும், மனிதர் நிமித்தம் இனி நான் பூமியைச் சபிக்கமாட்டேன்.— நான் முன் செய்ததுபோலச் சகல பிராணிகளையும் சங்கரிக்கமாட்டேன்.—பூமி நிலைத்திருக்கும்மளவும், விதைப்பும், அறுப்பும், சீதனமும் உண்டணமும், குளிக்காலமும், கோடைக்காலமும், பசுவும், இரவும், ஒழிவதில்லையென்று தமதுள்ளத்திற் சொன்னார்.

க. அதிகாரம்.

க. தேவன் நோவாவை ஆசீர்வதித்தல்: ச. இரத்தத்தை யுள் கொலையையும் விலக்கல்: அ. தேவன் உடன்படிக்கையைத் திடப்படுத்தி அதற்கு மழைவில்லை அடையாளமாகவேற்படுத்தல்: உய. நோவா திராட்சத்தோட்டத்தை நாட்டி வெறி கொள்ளல்: உடு. காணூன்ச் சபித்துச் சேமை ஆசீர்வதித்து யாப்பேத்துக்காகப் பிரார்த்தனை பண்ணி மரித்தல்.

தேவன் நோவாவையும், அவன் புத்திரரையும், ஆசீர்வதித்து, நீங்கள் சந்தானவிர்த்தியுடையவர்களாய்ப் பெருகிப் பூமியை நிரப்புகள்.—பூமியிலுள்ள சகல மிருகங்களும், ஆகாயத்திலுள்ள சகலப் பறவைகளும், பூமியிற் சஞ்சரிக்கிற யாவும், சமுத்திரமச்சங்கங்களையும், உங்களுக்கு அஞ்சி உங்

களுக்குப் பயந்திருக்கும்: அவை உங்கள் கைக்கு ஒப்பிக்கப்பட்டன.—சஞ்சரிக்குஞ் சீவ செந்துக்கள் யாவையும், நீங்கள் ஆகாரமாய்க்கொள்ளலாம். பசும்பூண்டுனைப்போலவே அவைகளெல்லாவற்றையும் உங்களுக்குத்தந்தேன்.—மாமிசத்தை அதன் சீவனாகிய இரத்தத்தோடே புசியாதிருப்பீர்களாக.—சீவனாகிய உங்கள் இரத்தத்தினிமித்தம் பழிவாங்குவேன். சகல சீவ செந்துக்களிடத்திலும் பழிவாங்குவேன். மனிதனுடைய சீவனிமித்தம் எந்த மனிதனிடத்திலும் மனிதனின் வன்சகோதரனிடத்திலும் பழிவாங்குவேன்.—தேவன் தமது சாயலாக மனிதனை உண்டாக்கின தினாலே, மனிதனுடைய இரத்தத்தைச் சிந்துகிற வெணவெளு அவனுடைய இரத்தம் மனிதனாலே சிந்தப்படக்கடவது.—நீங்கள் சந்தானவிர்த்தியுடையவர்களாய்ப்பெருகி, பூமியிலே திரளாய்த் தழைத்து மிருத்திருக்கின்றது அவர்களுக்குச் சொன்னார்.

பின்னும் தேவன், நோவாவையும் அவன் புத்திரரையும் நோக்கி, —நான் உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததிக்கும், —உங்களுடைய பேழையிலிருந்து புறப்படும் சகல செந்துக்களுக்கு மன்றி, இனிப் பூமியிலுண்டாகுஞ்சகல சீவ செந்துக்களுமாகிய பறவைகளுக்கும், நாட்டியிருகங்களுக்கும், காட்டியிருகங்கள் சகலத்திற்கும், என உடன்படிக்கையை நிலைப்படுத்துகிறேன்.—இனி மாமிசமுள்ளவைகளெல்லாம் சலப்பிரளயத்தால் சிதைக்கப்படுதெல்லா யென்றும் பூமியை அழிக்குஞ் சலப்பிரளயம் உண்டாகாதென்றுமே உங்களுக்கு எனது உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.—அன்றியும் தேவன் எனக்கும், உங்களுக்கும், உங்களிடத்திலுள்ள எல்லாச் சீவ செந்துக்களுக்கும், நித்திய தலைமுறையாக நான் பண்ணுகிற உடன்படிக்கைக்கு அடையாளமாக, —நான் என்வில்லை மேகத்திலிஸ்தாபித்திருக்கிறேன். அதுவே எனக்கும், பூலோகத்துக்கு முண்டான உடன்படிக்கைக்கு அடையாளம்.—பூமிக்கு மேலாய் மேகத்தை நான் வருவிக்கும் பொழுது அந்த வில்லு மேகத்திலே தோன்றும். நான், எனக்கும், உங்களுக்கும், மாமிச செந்துக்களெல்லாவற்றிற்கும், உண்டான உடன்படிக்கையை நினைப்பேன்.—சலப்பிரளயமுண்டாகி மாமிசமுள்ள எல்லாவற்றையும் இனி அழிக்காது.—தேவனுக்கும், பூமியின் மேலுள்ள சீவ செந்துக்களெல்லாவற்றிற்கு முண்டான நித்திய உடன்படிக்கையை நினைப்பதற்கு, மேகத்திலே தோன்றும் வில்லை நோக்குவேனென்றார்.—தேவன், நோவாவை நோக்கி, எனக்கும், யெ

(உய) லேவி. அதி. யெ. (உக) லேவி. க. க. எசே. உய. ச. க. உ. கொரி. உ. யெ. எபே. இ. உ. அதி. க. யெ. அதி. க. யெ. அதி. க. யெ. யோபு. யெ. ச. சங். இ. க. எரே. யெ. க. மத். யெ. யெ. ரோ. க. உ. ரோ. க. உ. அதி. க. யெ. யெ. (உஉ) எசா. இ. ச. எரே. க. உ. யெ. (க) அதி. க. அதி. க. உ. (உ) அதி. க. உ. ஒசே. உ. யெ. (க) உபா. யெ. யெ. நட. யெ. யெ. அதி. க. உ. ரோ. யெ. யெ. உ. க. தீமோ. ச. க. ச. (ச) லேவி. யெ. யெ. யெ. நட. யெ. உ. யெ. (இ) யாத். உ. க. உ. அதி. ச. க. யெ. சங். க. யெ. நட. யெ. உ. ச. (சு) யாத். உ. க. யெ. மத். உ. க. இ. அதி. யெ. யெ. அதி. க. உ. எ. வ. ச. க. யெ. அதி. க. உ. (க) அதி. க. யெ. எசா. இ. ச. க. (ய) சங். ரா. ச. க. (யெ) எசா. இ. ச. க. (யெ) அதி. யெ. யெ. (யெ) அதி. யெ. யெ. யெ. யெ. (யெ) அதி. யெ. யெ. யெ. யெ.

பூமியின்மேலிருக்கிற மாமிசமுன்னயாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கைக்கு அடையாளம் இதுவேயென்றார்.

29 பேழையிலிருந்து புறப்பட்ட கோவாலின்புத்திரர் சேம், காம், யாப்பேத்தென்பவர்களே. காம் 26 காணுக்குப்பிதா.—இம்மூவரும் கோவாலின்புத்திரர், பூலோகமெங்கும் வியாபித்திருக்கிறவர்கள் 20 இவர்கள் சந்ததியார்.—நோவா பயிர்செய்கிறவனாகித் திராட்சத்தோட்டத்தை காட்டினான்.— 21 அவன் திராட்சரசத்தைக்குடித்து வெறிகொண்டு, தன் கூடாரத்தில் நிருவாணமாய்க்கிடந்தான்.— 22 காணுக்குப்பிதாவாகிய காம், தன் பிதாவின் நிருவாணத்தைக் கண்டு, வெளியிலிருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.—சேமும், யாப்பேத்தும், ஒரு வஸ்திரத்தை யெடுத்து, தங்கள் இருவருடைய தோன்மேலும் போட்டுக் கொண்டு, தங்கள் பிதாவுக்குப் புறங்காட்டிவந்து, அவன்நிருவாணத்தை மூடினார்கள்: அவர்கள் எதிர்முகமாகப் போகாததிலே பிதாவின் 23 நிருவாணத்தைக் காணவில்லை.—நோவா, திராட்சரசத்தின் மயக்கம் நீங்கி விழித்தபொழுது, தன் இளையருமாரன் தனக்குச் செய்ததை அறிந்திடுது.—காணன் சாபமேற்று, தன்சகோதரருக்கு அடிமைகளின் அடிமையாயிருப்பானென்றான்.— 24 சேமுடைய தேவனாகிய யெகோவாவுக்கு உத்தேசித்தார். காணன், அவர்களுக்கு அடிமையாயிருப்பான்.—யாப்பேத்தை, தேவன் விர்த்தியாக்குவார்: அவன் சேமுடைய கூடாரங்களில் வசிப்பான். காணன், அவர்களுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.

25 கோவா சலப்பிரளயத்துக்குப்பின்னும், முந்தைய நிறைம்பது வருஷமிருந்தான்.—ஆகத்தொளாயி சத்தைம்பதுவருஷம், நோவா சிவத்திருந்து மரித்தான்.

ய. அதிகாரம்.

க. கோவாவுடைய சேஷ்ட புத்திரனாகிய யாப்பேத்தின்வமிசவரலாறு: சு. கனிஷ்டபுத்திரனாகிய காமின்வமிசவரலாறு: உக. மத்திமபுத்திரனாகிய சேமுடைய வமிசவரலாறு.

நோவாலின்புத்திரராகிய சேம், காம், யாப்பேத்தென்பவர்களுடைய வமிசவரலாறு: சலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குப் புத்திரர் பிறந்தார்கள்.—யாப்பேத்தின் புத்திரர் கோமர், மாகோக், மாதாய், யாவான், தூபால், மேஷெக், 6 திரால் என்பவர்கள்.—கோமரின் புத்திரர் அஷ்சினல், ரீபாத்து, தொகம்மா என்பவர்கள்.—யாவானுடைய புத்திரர், எலீஷா, தர்ஷிஷ், கித்தீம், தோதானிம் என்பவர்கள்.—இவர்கள் வழியாய்த் தொன்றிய அன்னியதேசத்தாரின் தீவுகள், அவனவன்பாலைஷ், அவரவர்கள் கோத்திரம், சா

தி, என்பவைகளின்படி வேறு வேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.

காமுடையபுத்திரர், கூஷ், மிலுரயிம், பூற்று, காணன் என்பவர்கள்.—கூஷினுடைய புத்திரர் சேபா, அவிலா, சப்தா, ராமா, சப்தேகா என்பவர்கள். ராமாலின்புத்திரர், ஷேபா, தேதான், என்பவர்கள்.—கூஷ், கிம்ரோத்தைப்பெற்றான்; அவன் பூமியிலே பராகிரமசாலியாகி, யெகோவாலின்பார்வைக்கு வலியவேடையிருந்தான்; அதிலால், “யெகோவாலின்பார்வைக்கு வலியவேடாகிய கிம்ரோத்தைப்போல,” என்னும் மொழி வழக்கமாயிற்று.—ஷினியார் தேசத்திலுள்ள பாபேல், எரேக், அகக், கல்னே என்னுமிவைகள், அவன் ஆண்ட அரசாட்சியின் ஆதிவலங்கள்.—அத்தேசத்திலிருந்து அனூர் புறப்பட்டுப்போய் நிநிவேயையும் ரெகோபோத்தப்பட்டணத்தையும், காலாகையும், நிநிவேக்கும், காலாருக்கும் இடையே, மகா உநகரமாகிய ரேசேனையும் உண்டாக்கினான்.—மிஸுரூயிம், லூதீமையும், அனாமீமையும், லிகாபீமையும், நப்துசீமையும்,—புத்தூருசீமையும், யெபெலீஸ்தருக்கு ஆதிபிதாவாகிய கல்லுசீமையும், கப்தோரியையும் பெற்றான்.—காணன், தன் யெகோவாவுடைய புத்திரனாகிய சீதோனையும், கேத்தையும்,—எபூசியையும், எமோரியையும், கிரகாசியையும்,—சவீயையும், அரகீயையும், சீனியையும்,—அரவாதியையும், சேமாரியையும், காமாதியையும் பெற்றான். பின்பு காணனியர் என்னுஞ் சந்ததியார் பிரிந்து பரந்திருந்தார்கள்.—காணனியருடைய எல்லை, சீதோன்முதல் கேகோமாராக்கமாய், காசாமட்டிம்; அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, சேபோயிம், மார்க்கமாய், லாசாபரியந்தமும், போயிருக்கும்.—இவர்கள் காமுடைய சந்ததியார்; இவர்கள் தங்களுக்குண்டான குடும்பம், பாலைஷ், தேசம், சாதி யென்பவைகளால் பிரிக்கப்பட்டார்கள்.

சேமுக்கும் பின்னாக பிறந்தார்கள். அவன் உகெபேருடைய சந்ததியாரெல்லாருக்கும் ஆதிபிதாவும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குச் சகோதரனுமாயிருந்தான்.—சேமுடைய புத்திரர், எலாம், உகெபேர், அர்ப்சாத், லூத்து, அராம், என்பவர்கள்.—அராமுடையபுத்திரர், ஊத்சு, கூல், கேத்தேர், உகமாஷ் என்பவர்கள்.—அர்ப்சாத், சாலாகைப் 25 பெற்றான்; சாலாக், எபேரைப்பெற்றான்.—எபே 26 ருக்கு இரண்டுபுத்திரர் பிறந்தார்கள். ஒருவனுக்குப் பேலேக்கென்றுபேர். அவனுடைய நான்களில் பூமி பகுக்கப்பட்டது. அவனுடைய சகோதரனுக்கு யோத்தானென்றுபேர்.—யோக் 27 தான் அல்மோதாதையும், சலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யாராகையும்,—ஆதோராமை 28

(26) அதி.தி.கூ. அதி.ய.கூ. (27) அதி.க.யூ.உக. நீதி.யெ.க. (28) நீதி.யெ.க. (29) யாத்த.யெ.யெ. (30) யா.உ.எ.யெ. யோச.க.உக. (31) சங்.ாசச.யெ. (32) எபே.உ.யெ.யெ. (ய. அதி. க.) அதி.க.க.எ.யெ.க. 33.எ.க.தி. சங்.எ.உ.யெ. செப்.உ.யெ. (34) க.நாளா.க.அ. (35) எரே.யெ.யெ. (36) மீகா.தி.க. (37) க.நாளா.க.யெ. (38) அதி.யெ.யெ.யெ.யெ. யோச.யெ.எ.அ. (39) க.நாளா.க.யெ. (40) அதி.யெ.யெ. (41) க.நாளா.க.யெ.க.

உய்யும், ஊசாலையும், திக்லாவையும்,—ஒபாலையும், உக அபிமாவேலையும், வேபாவையும்,—ஒப்பீரையும், அவிலாவையும், யோபாவையும் பெற்றான். இவர்கள் அனைவரும் யோக்கேத்தானுடைய புகழ்திரர்.—இவர்களுடைய வாசஸ்தானம், மேஷாமுதல் கிழக்கேயுள்ள மலையாகிய வேப்பார் பாரியந்தமிருந்தது.—தங்கள் தங்கள் தேசம், சனம், குடும்பம், பாஷை என்பவைகளால் வேகூடறுபட்ட சேமின்சந்தியார் இவர்களே.—இவர்கள், தங்கள் தங்கள் சாதிகளிலுள்ள வயிசவரலாற்றின்படி வேறுபட்ட, நோவாவின் புத்திரருடைய சந்தியார். சலப்பிரளயத்துக்குப்பின், பூமியிற் பருக்கப்பட்ட எத்தேசத்தாரும், இவர்கள் வழியாய்த் தோன்றினவர்கள்.

யக. அதிகாரம்.

க. பாபேலு யண்டாக்கினதின்மித்தம் பாஷையை வேறுக்கல்: ய. சேமின் வயிசவரலாறு: உஎ. தேராவின் வயிசவரலாறு: கூ. தேராகு, ஆபிராம், லோத்து என்பவர்கள் காரானுக்குப் புறப்பட்டல்.

பூமியிலுள்ள சகலருக்கும் பாஷையும், மொழியும், ஒரேவிதமாயிருந்தன.—அக்காலத்திலே சனங்கள், கீழ்த்திசையிலின்று பிரயாணமாய்ப்போய், ஷினியார்தேசத்தில் ஒரு சமபூமியைச் சேர்ந்து, அங்கே வாசம்பண்ணுகையில்,—நாம் செங்கல்லறத்து, அதைச் செவ்வையாய்ச் சூழையிடவோம் வாருங்களென்று, ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள், கருங்கல்லுக்குச் செங்கல்லும், சுண்ணச்சாந்துக்கு நிலக்கீலும், எடுத்துக்கொண்டார்கள்.—பின்னும் அவர்கள், நாம் பூமியின்மேலெங்குஞ் சிதறாபடிக்கு, நமக்கொரு நகரத்தையும், வானத்தையளவுஞ் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும், உண்டாக்குவோம்; அதினால் நமக்கொரு பேருமுண்டாகும், வாருங்களென்று சொல்லிக்கொண்டார்கள்.—இப்படியே நரபுத்திரர் உண்டாக்குகிற நகரத்தையும், கோபுரத்தையும், பார்க்கிறதற்கு யெகோவா இறங்கினார்.—யெகோவா, பாருங்கள், சனங்கள் ஒன்று. அவர்களனைவருக்கும் பாஷையும் ஒன்று. இப்படிச் செய்யத்தொடங்கினார்கள். இனி அவர்கள் செய்யநினைத்த யாதொன்றையும் செய்வதில் தடைபடார்கள்.—நாம் இறங்கி, ஒருவர்பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையை, வெவ்வேறுக்குவோமென்று சொன்னார்.—அப்படியே யெகோவா, அவர்களை அவ்விடத்திலின்று பூமியின்மேலெங்கும் போகும்படி சிதற அடித்தார். அவர்கள் நகரமுண்டாக்குதலை விட்டார்கள்.—பூமியெங்கும் வழங்கிய பாஷையை யெகோவா அங்கே வெவ்வேறுக்கினதினால், அவ்விடத்துக்கு, பாபேல் என்னும் பேராயிற்று. யெகோவா, அவர்களை அவ்விடம் விட்டு, பூ

மியின்மேலெங்கும் சிதறவும் பண்ணினார். சேமின் சந்தியின் வரலாறு: சலப்பிரளயம் ய ஒழிந்த இரண்டு வருஷத்தின்பின், சேம் னாரும் வயதில், அர்ப்சாத்தைப்பெற்றான்.—சேம், அர்ப்சாத்தைப்பெற்றபின், ஐந்துவருஷஞ்சீவித்திருந்தான், அவன்புத்திரரையும், புத்திரிகளையும் பெற்றான்.—அர்ப்சாத்து, முப்பத்தைந்தாம் வய யெதில், சாலாகைப்பெற்றான்.—அர்ப்சாத்து, சாலாயகைப்பெற்றபின், நானூற்றுமூன்றுவருஷஞ்சீவித்திருந்தான். அவன் புத்திரரையும் புத்திரிகளையும் பெற்றான்.—சாலாகு, முப்பதாம்வயதில், யசஎபேரைப்பெற்றான்.—சாலாகு எபேரைப்பெற்ற யெபின், நானூற்றுமூன்றுவருஷஞ்சீவித்திருந்தான். அவன் புத்திரரையும், புத்திரிகளையும் பெற்றான்.—எபேர் முப்பத்துநாலாம்வயதில், பேலேகைப் யசெபெற்றான்.—எபேர் பேலேகைப் பெற்றபின், நானூற்றுமுப்பதுவருஷஞ்சீவித்திருந்தான். அவன் புத்திரரையும் புத்திரிகளையும் பெற்றான்.—பேயெலேக் முப்பதாம்வயதிலேரேகைப்பெற்றான்.—பேலேக், ரேகைப்பெற்றபின், இருநூற்றொன்று வருஷஞ்சீவித்திருந்தான். அவன் புத்திரரையும் புத்திரிகளையும் பெற்றான்.—ரேகை முப் பதுவருஷஞ்சீவித்திருந்தான். அவன் புத்திரரையும் புத்திரிகளையும் பெற்றான்.—ரேகை முப் பதுவருஷஞ்சீவித்திருந்தான். அவன் புத்திரரையும் புத்திரிகளையும் பெற்றான்.—ரேகை முப்பதுவருஷஞ்சீவித்திருந்தான். அவன் புத்திரரையும் புத்திரிகளையும் பெற்றான்.—சேரூக் முப்பதாம் உஉவயதில் நாகோரைப்பெற்றான்.—சேரூக் நாகோரைப்பெற்றபின், இருநூறுவருஷஞ்சீவித்திருந்தான். அவன் புத்திரரையும் புத்திரிகளையும் பெற்றான்.—நாகோர் இருபத்தொன்பதாம்வயதில் தேஉராகைப்பெற்றான்.—நாகோர் தேராகைப்பெற்ற உஉபின், நூற்றுப்பத்தொன்பதுவருஷஞ்சீவித்திருந்தான். அவன் புத்திரரையும் புத்திரிகளையும் பெற்றான்.—தேராக் எழுபதுவயதின்மேல் ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப்பெற்றான். தேராகின் சந்தியின் வரலாறு: தேராக் ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப்பெற்றான். ஆரான் லோத்தைப்பெற்றான்.—ஆரான், தான் பிஉஅறந்த கல்தேயரின் தேசத்திலுள்ள ஊர் என்னும் நகரத்திலே, தன் பிதாவாகிய தேராகுக்கு முன்னமே மரித்தான்.—ஆபிராமும், நாகோரும், விவா உககம் பண்ணினார்கள். ஆபிராமுடைய மனைவிக்குச்சாரானென்றுபேர். நாகோருடைய மனைவிக்கு மிலக்கானென்றுபேர். இவள் ஆரானுடைய குமாரத்தி. அந்த ஆரான் மிலக்கானுக்கும் இஸ்கானுக்கும் பிதா. சாராய்க்குச்சந்தியில்லை: அவன் மலடி.—தே கூயராகு, தன் புத்திரனாகிய ஆபிராமையும், ஆரானு கடைய புத்திரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் புத்திரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகன் சாராமையும் அழைத்துக்

(யக. அதி. ச.) உபா.க.உஅ. (இ) அதி.யஅ.உக. (சு) சங்.உக. (எ) அதி.க.உச. சங்.உச. அப்.உ.சு.இ.சு. (அ) லூக்.க.இக. (க) க.கொரி.யச.உக. (யெ) லூக்.க.கச. (யசு) க.நாளா.க.யக. (உச) லூக்.க.கச. (உசு) யோசு. உச.உ. (உசு) அதி.யெ.யெ. அதி.உஉ.உயி. (கூ) அதி.யசு.க.உ. (கச) அதி.யெ.உக. நிதி.க.எ. அதி.யி.யக.

கொண்டு, அவர்களுடனே கல்தேயர் வசிக்கும் ஊர் என்னும் நகரத்தைவிட்டு, காணாதேசத்திற்குப் போகப்பெற்றபட்டான். அவர்கள் காடெரான்மட்டுஞ்சென்று அங்கே தங்கினார்கள்.—தேசாசு இருநூற்றாண்டுகள் வரவுக்கு சீவித்திருந்து, காரானிலே இறந்தான்.

யெ. அதிகாரம்.

க. தேவன் ஆபிராமை அழைத்து ஆசீர்வதித்தல்: ச. ஆபிராமலோத்துடன் காரானை விட்டுப் புறப்படல்: சு. காணாதேசத்திலே சஞ்சரித்தல்: டி. பஞ்சத்தினியித்தம் எகிப்துதேசத்திற்குப் புறப்படல்: யிச. அங்குள்ள இராசா ஆபிராயின் ஸ்திரியைக்கவர்ந்து வாணகனினியித்தந்திரும்பவும் அவனை ஒப்பித்தல்.

யெ கோவா ஆபிராமை நோக்கி, நீ உன் பிதாவின் வீட்டையும், உன் இனத்தாரையும், உன் தேசத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ;—நான் உன்னிலே மகத்தான ஒரு சாதியைத் தோற்றுவித்து, உன்னை ஆசீர்வதித்து, உன் நாமத்தை மகிமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.—உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன்; உன்னைச் சப்பிப்பவனைச் சப்பிப்பேன்; பூரியிலுள்ள சகல சந்ததிகளும் உன் னால் ஆசீர்வதிக்கப்பட்டு மென்று சொல்லியிருந்தார்.

ச. ஆபிராம், தனக்கு யெ கோவா சொல்லியிருந்தபடியே புறப்பட்டுப் போனான். லோத்தும் அவனுடனே போனான். ஆபிராம் காரானை விட்டுப் புறப்பட்டபொழுது, அவனுக்கு எழுபத்தாறு வயது.—ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய புத்திரானாகிய லொத்தையும், தாங்கள் காரானிலே சம்பாதித்த பொருள்கள் எல்லாவற்றையும், தங்கள் வசத்திலிருந்தவர்களை யுஞ் சேர்த்துக்கொண்டான். அவர்கள் காணாதேசத்திற்குப் புறப்பட்டுப் போய், அந்தக்காணாதேசத்திற்குச் சேர்ந்தார்கள்.

க. மேலும், ஆபிராம் அந்தத்தேசத்திலே சுற்றித்திரிந்து, சிகேம் என்னுமிடத்துக்குச் சமீபமான மோரே என்னுஞ் சமபூரியை அடைந்தான். அக்காலத்திலே காணாயர் அத்தேசத்திலிருந்தார்கள்.—யெ கோவா ஆபிராமுக்குத் தரிசனையாகி, உன் சந்ததிக்கு இந்தத்தேசத்தைக்கொடுப்பேனென்றார். அவன் தனக்குத்தரிசனையான யெ கோவாவுக்கு, அங்கே ஒரு வேதிகையை உண்டாக்கினான்.—அவன் அவ்விடம் விட்டுப்போந்து, பெத்தேலுக்குக்கிழக்கேயுள்ள ஒரு மலைக்குப்போய், பெத்தேலுக்குக்கிழக்காகவும், ஆயிக்கு மேற்காகவுமிருக்கும் இடத்தில் கூடாரம்போட்டு, அங்கேயும் யெ கோவாவுக்கு ஒரு வேதிகையுண்டாக்கி, யெ கோ

வாவின் நாமத்தைச் சொல்லிப் பிரார்த்தித்தான்.—ஆபிராம் பின்னும் பிரயாணமாய்ப்புறப்பட்டுத் தேற்கேநாடிபோனான்.

அந்தத்தேசத்திலே பஞ்சமுண்டாயிற்று. பஞ்சம், தேசத்திலே கொடியிருந்ததினால், ஆபிராம் எகிப்துதேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப்போனான்.—எகிப்துக்குச் சமீபித்தமாத்திரத்தில், அவன் தன் மனைவியாகிய சாராயை நோக்கி, நீ கண்ணுக்கு அழகான ஸ்திரியென்று அறிவேன்,—எகிப்தியர் உன்னைக் காணுமிடத்தில், இவன் அவனுடைய மனைவியென்று சொல்லி, என்னைக்கொலைசெய்து, உன்னை உயிரோடே விடுவார்கள்.—ஆகையால் உன் நிமித்தமாய், யக. எனக்கு நன்மையுண்டாகும்படிக்கும், உன்னாலே நான் உயிரோடிருக்கும்படிக்கும், நான் இவனுடைய சகோதரியென்று சொல்லென்றேன்.

ஆபிராம் எகிப்திலே சேர்ந்திருந்தபொழுது, யிச. எகிப்தியர் அந்த ஸ்திரி மிகவும் அழகுள்ளவராயிருக்கக் கண்டார்கள்.—பார்வோனிடத்திலிருந்து யிச. த பிரபுகளும் அவனைக்கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவனைப்புகழ்ந்தார்கள். அந்த ஸ்திரி பார்வோனுடைய வீட்டிலே கொண்டிபோகப்பட்டான்.—அவன் நிமித்தம் அவன் ஆபிராமை யக. உபசரித்தான். இவன் வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஆடுமாடுகளையும், கழுதைகளையும், பெட்டையுடக்கழுதைகளையும், ஒட்டகங்களை யுமுடையவனாயிருந்தான்.—ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம், யெ கோவா, பார்வோனையும், அவன் குடும்பத்தாரையும், மகாவாதைகளால் வாதித்தார்.—பார்வோன் ஆபிராமுடைய அழைத்து, நீ எனக்கு இப்படிச் செய்ததென்ன. இவன் உன் மனைவியென்று நீ எனக்கு அறிவியாமறபோனதென்ன.—இவன் உன் சகோயக. தரியென்று சொன்னதென்ன. அதினால் நான் இவனை எனக்கு மனைவியாக்கிக்கொள்ளக்கூடும். இவன் உன் மனைவி. இவனை அழைத்துப் போவென்று சொன்னான்.—அவனைக்குறித்துப் யிச. பார்வோனும் கட்டளையிடப்பட்ட ஆள்கள், அவனையும், அவன் மனைவியையும், அவனுக்குண்டான எல்லாவற்றையு மணுப்பிவிட்டார்கள்.

யக. அதிகாரம்.

க. ஆபிராமும், லோத்தும், எகிப்து தேசத்தை விட்டுப் புறப்படல். அவர்களுடைய மேய்ப்பருக்குள் விரோதமுண்டாதல்: யி. லோத்து, சோதோமுக்குப்போதல்: யிச. ஆபிராமுக்குத் தேவன் வாக்குத்தத்தம் அருளிச்செய்தல்: யிச. ஆபிராம் எபிரோனுக்குப்போய் அங்கே ஒரு வேதிகையை யுண்டாக்கல்.

ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்குள்ள

(யெ. அதி. க.) அதி. யெ. எ. அப். எ. க. எபி. யக. அ. (உ) அதி. யெ. க. உபா. உக. இ. அதி. உஅ. ச. கலா. க. யக. (க) அதி. உஎ. உக. அதி. யி. அ. யி. ச. ச. எ. எ. யெ. அப். க. உஇ. கலா. க. அ. (சு) எபி. யக. க. அதி. யி. யி. யக. (எ) அதி. யெ. க. அதி. யக. யி. ச. ச. ஈ. இ. க. யக. (அ) அதி. யக. ச. (ய) ச. ஈ. இ. யக. அதி. ச. க. க. (யக) வச. யி. ச. அதி. உச. எ. (யெ) அதி. உய. யக. அதி. உச. எ. (யக) அதி. உய. இ. யக. (யிச) அதி. க. க. எ. மத். இ. உஅ. (யிச) அதி. உய. உ. (யசு) அதி. உய. யி. ச. (யெ) அதி. உய. யி. ச. க. ஈ. ஈ. யக. உக. ச. ஈ. இ. யி. ச. எபி. யக. ச. (யிச) அதி. உய. க. அதி. உச. ய. (உ) நீதி. உக. க. (யக. அதி. க.) அதி. யெ. க.

டான எல்லாவற்றோடும், லோத்துவோடும், எகிப்தை விட்டுத் தென்திசையில் வந்தார்கள்.—ஆபிராம் ஆமொடுகளிலும், வெள்ளியிலும், பொன்னிலும், மிகச் செல்வனுந்நான்.—ஆபிராம், தென்திசையிலிருந்து பிரயாணம் பண்ணிப் பெத்தேலைச் சேர்ந்து, பெத்தேலுக்கும், ஆயீக்கும், இடையிலே, தான் முன்பு கூடாரம்போட்டது மன்றி, —முதல் முதல் வேகிகையை முண்டாக்கின ஸ்தலத்திலே, யெகோவாவின் நாமத்தைச் சொல்லிப் பிரார்த்தித்தான்.—ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆமொடுகளுக்கும் கூடாரங்களுமிருந்தன.—அவர்கள் சகவாசம்பண்ண, அவ்விடம் போதாமலிருந்தது. அவர்களுக்குண்டானபொருள் மிகுதியாயிருந்ததினால்தான், அவர்கள் சகவாசம்பண்ணக் கூடாமற்போயிற்று.—ஆபிராமுடைய மேய்ப்பருக்கும், லோத்துவினுடைய மேய்ப்பருக்கும், விரோதமுண்டாயிற்று. அத்தேசத்திற் காணியரும், பெரிசியரும், அக்காலத்திலே வாசம்பண்ணினார்கள்.—ஆபிராம், லோத்துவிடத்தில், எனக்கும், உனக்கும், என்மேய்ப்பருக்கும், உன்மேய்ப்பருக்கும், விரோதம்வேண்டாம்; நாம் சகோதரர்.—இத்தேசமெல்லாம் உனக்கு முன்னிருக்கிறதல்லவா; என்னை விட்டுப்பிரிந்திருக்கலாம். நீ இடப்புறத்திற் போனால், நான் வலப்புறத்திற் போவேன், நீ வலப்புறத்திற் போனால், நான் இடப்புறத்திற் போவேன் என்றான்.

ய) லோத்து, கண்ணெறிட்டுப்பார்த்து, யோர்தானைச் சேர்ந்த சமபூமி முழுவதும், எங்கும் நீர்ப்பாய்ச்சலுள்ளதாயிருக்கக்கண்டான். யெகோவா சோதோமையும், கொமோராவையும், அழிக்குமுன், அதுசோவார்வரைக்கும் யெகோவாவுடைய தோட்டத்திற்குச் சமாணமாகவும், எகிப்து தேசத்திற்குச் சமாணமாகவு மிருந்தது.—ஆகையால் லோத்து, யோர்தானைச் சேர்ந்த சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணம் பட்டுப்போனான்; இப்படி அவர்கள் யெகோவாவுக்கு முன்பாக, மிகவும் துன்மார்க்கரும், பாவிகளுமாயிருந்தார்கள்.

யச) லோத்து ஆபிராமுடைய விட்டுப்பிரிப்பின்பு, யெகோவா, ஆபிராமுடைய நோக்கி, நீ கண்ணெறிட்டு, நீ இருக்கிற இடத்துக்கு வடதிசையையும், தென்திசையையும், கீழ்த்திசையையும்,

மேற்றிசையையும் பார்.—நீ பார்க்கிற இந்தப் பூமி யெழுமுவதையும், என்றைக்கும், உனக்கும் உன் சந்ததிக்கும் ஆகும்படி நான் தருவேன்.—உன் யச சந்ததியை, பூமியின் துணைப்போலப் பெருகப் பண்ணுவேன்: ஒருவன் பூமியின் துணை எண்ணக் கூடுமேயாகில், உன் சந்ததியும் எண்ணப்படும்.—இத்தேசத்தை உனக்குத் தருவேன், ஆகையால் நீ யெழுந்து தேசத்தின் நீளமும், அகலமும், எம்மட்டுடோ, அம்மட்டுமெடந்துகிரியென்றார்.—அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பேர்த்துக்கொண்டு போய், எப்பிரோனிலுள்ள மமிரேயின் சமபூமியிற் சேர்ந்து வாசம்பண்ணி, அங்கே யெகோவாவுக்கு ஒரு வேகிகையை முண்டாக்கினான்.

யச. அதிகாரம்.

க. அமராப்பேல் முதலான இராசாக்கள் பேரா முதலான இராசாக்களோடே செய்த யுத்தம்: யக. லோத்து அவர்கள் வசத்திலகப்பட்ட ஆபிராமால் மீட்கப்படல்: யெ. மெல்கிசெதேக் ஆபிராமை ஆசீர்வதித்தல். ஆபிராம் அவருக்குப்பத்திலொரு பாகத்தைக்கொடுத்தல்: உஉ. எஞ்சிய பொருளைச் சோதோம் இராசாவிடத்தில் ஒப்பித்தல்.

சீனியாருக்கு இராசனாகிய அமராபேலும், எலாசாருக்கு இராசனாகிய அரியோகும், எலாமுக்கு இராசனாகிய கேதர்லாகோமேரும், கோயீமுக்கு இராசனாகிய தீதாலும், தங்க்காலத்திலே, —சோதோமுக்கு இராசனாகிய பேராவோடும், கொமோராவுக்கு இராசனாகிய பிரசாவோடும், ஆத்மாவுக்கு இராசனாகிய சீனேயாவோடும், சேபோயீமுக்கு இராசனாகிய சேமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் இராசனோடும் யுத்தம் பண்ணினார்கள்.—இவர்கள் எல்லாரும் கேதர்லாகோமேருக்குப் பன்னிரண்டுவருஷம் வசப்பட்டுருந்து, பதின்மூன்றாம் வருஷத்திலே விரோதமாயெழும்பி,—உவர்க்கடலாய்ப்போன சித்திம் என்னுந் தாழ்ந்த பூமியிலேகூடினார்கள்.—பதினொலாம் வருஷத்திலே, கேதர்லாகோமேரும், அவனுடனே கூடியிருந்த இராசாக்களும் போய், அஸ்தேரோத் கற்றையிலேயிருந்த ரெப்பாவையும், காமிலேயிருந்த குசியையும், சாவேகீறியத்தாயீயிலேயிருந்த எமியையும்,—சேயீர் மலைகளிலிருந்த ஒரியையும், வனத்துக்கருகான எல்பாரூன்மட்டும் முறிய அடித்து;—நிரும்பித் காதேல் என்னும் என்மில்பாத்திற் சென்று, ஆமலெக்கியருடைய நாடனைத்தையும், அச்சுச் சோன் தாமாரில் வசித்த எமோரியையும் கூட அழித்தார்கள்.—அப்பொழுது சோதோமின் இராசனும், கொமோராவின் இராசனும், ஆத்மாவின்

(உ) அதி.உச.கூடு. சங்.யுஉ.க. நீதி.ய.உஉ. (க) அதி.யஉ.அ.க. (ச) அதி.யஉ.எ.அ. சங்.யசு.யெ. (க) அதி.கூசு.க. (எ) அதி.உச.உய. அதி.யஉ.சு. (அ) க.கொரி.சு.எ. அப்.எ.உச. (க) அதி.உய.யெ. அதி.கூசு.ய. ரோ.யஉ. யஅ. (ய) அதி.யக.யெ. உபா.கூசு.க. அதி.யக.உச.உடு. (யஉ) அதி.யக.உச. அதி.யச.யஉ. உ.பேதரு.உ.எ.அ. (யக) எசேசு.யசு.சக. (யச) அதி.உஅ.யச. (யடு) அதி.யஉ.எ. எண்.கூசு.யஉ. உபா.கூசு.ச. அப்.எ.டு. (யசு) அதி.யடு.டு. உபா.க.ய. எசா.சஅ.யக. எபி.யக.யஉ. (யஅ) அதி.யச.யக. அதி.கூடு.எ. அதி.க.எ.யச. (யசு அதி. க.) அதி.ய.ய. அதி.யக.உ. எசா.யக.யக. (உ) உபா.உக.உக. அதி.யக.உஉ. (ச) அதி.க.உசு. (டு) அதி.யடு.உய. யோசு.யஉ.ச. உபா.உ.உய. (சு) உபா.உ.யஉ.உஉ. எண்.யஉ.யசு. (எ) உ.நாளா.உய.உ.

இராசனும், செபோயியின் இராசனும், சோவா
 னென்னும்பேலாவின் இராசனுமாகிய இவ்வைக்
 ௧ து இராசாக்களும்புறப்பட்டு,—சீத்தீம் என்னுந்
 தாழ்ந்தபூமியில் எலாயின் இராசனாகிய கேதர்
 வரகோமேர், கோயியின் இராசனாகிய நீதியால்,
 வ்னிபாரின் இராசனாகிய அமராப்பேல், எலா
 சாரின் இராசனாகிய ஆரியோக், என்னும் இந்
 ௨ கான்கு இராசாக்களோடும் யுத்தம் பண்ணினார்
 கள்.—அந்தச்சீத்தீம் என்னுந்தாழ்ந்தபூமி,நிலக்கீ
 லுண்டாகும் அநேககேணிகளுள்ளதாயிருந்தது.
 சோதோயின் இராசனும், கொமோராவின் இரா
 சனும், முறிக்கோடி அக்கேவியமுந்தார்கள். மற்ற
 ௩ வர்கள், மலைகளுக்கு ஒடிப்போனார்கள்.—சோ
 தோயிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள்
 எல்லாவற்றையும், சகல போசனபதார்த்தங்களை
 ௪ யும் கவர்ந்துகொண்டுபோனார்கள்.—ஆயிராயின்
 சகோதரனுடைய புத்திரனும், சோதோயில் வ
 சித்தவனுமாகிய லோந்தையும், அவன் பொருள்
 களையும் கவர்ந்துகொண்டுபோனார்கள்.
 ௫ தப்பியோடின ஒருவன், எபிரேயனாகிய ஆயி
 ராமிடத்தில்வந்து, அதையறிவித்தான். அப்பொ
 முது ஆயிராம், தன்னோடே உடன்படிக்கை
 செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும், ஆ
 ௬ னேருக்குஞ் சகோதரனும், அமோரியனுமான
 மமிரேயின் சமபூமியிலே வசித்தான்.—தன்சகோ
 தான் அகப்பட்டுப்போனதை ஆயிராம் கேட்டு,
 தன் வீட்டிற்குத்தவர்களும், கைபடிந்தவர்களு
 ௭ மான முந்தாற்றுப்பதினெட்டு ஆள்களுக்கும் ஆ
 யுதங்களைக்கொடுத்து, தான் என்னும் ஊர்மட்
 ௮ தித்தொடர்ந்து,—இரவிலே தானும், தன்பணிவி
 டைக்காரரும், பகுதிபகுதியாக எதிர்த்து, அவர்
 களை முறிய அடித்து, தமஸ்குணருக்கு இடப்புற
 ௯ மான கோபாமட்டுந்தூத்தி,—சகல பொருள்க
 ளையும் மீட்டுக்கொண்டுவந்ததுமன்றி, தன்சகோ
 தரனாகிய லோந்தையும், அவனுடைய பொருள்
 களையும், ஸ்திரிகளையும், சனங்களையும்கூட மீட்
 ௧0 டிக்கொண்டுவந்தான்.
 ௧1 அவன் கேதர்லாகோமேரையும், அவனோடி
 ருந்த இராசாக்களையும் முறிய அடித்து, திரும்பி
 வருகிறபொழுது, சோதோயின் இராசா, அவ
 ௧2 ளைச்சந்திக்கும்படி, இராசபன்னமாகிய சாவே
 யு என்னுந் தாழ்ந்தபூமிக்குப்போனான்.—அன்றியும்
 சாவேயின் இராசனும், சருவத்திற்குமேலான
 தேவனை வழிபடும் ஆசாரியனுமாகிய மெல்கீ
 ௧3 செதேக்கு, அப்பமும் திராட்சரசமுங்கொண்டு
 வந்து,—அவனை ஆசீர்வதித்து, வானத்தையும் பூமி
 ௧4 யையுமுடையவராயிருக்கிற சருவத்திற்குமேலா
 ன தேவ னாலே, ஆயிராம் ஆசீர்வதிக்கப்படக்க

டவென்றும்,—உன் சத்துருக்களை உன்கையி உய
 லொப்பித்த சருவத்திற்குமேலான தேவன்,
 ௧5 தோத்திரிக்கப்படக்கடவரென்றுஞ் சொன்னான்
 ஆயிராம் எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்
 தை அவனுக்குக்கொடுத்தான்.—சோதோயின் இ
 ௧6 ராசா ஆயிராமிடத்தில், பொருளை, நீர் தாம் எடுத்
 துக்கொள்ளும்; சனங்களை எனக்குத்தாருமென்
 றான்.—அதற்கு ஆயிராம் சோதோயின் இராசனை உ
 ௧7 னோக்கி, வாலிபர் உண்ட செலவையும், என்னு
 டனேவந்த ஆனேர், எஸ்கோல், மமிரேஎன்னும்
 ஆள்களுடைய பங்கையும் நீக்கிக்கொள்ளலாம்;
 இவர்கள் தங்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்
 ௧8 வார்களாகவென்றும்,—ஆயிராமை ஐசுவரியவா உ
 னுக்கினெனென்று நீர் சொல்லும்படி நான் ஒரு
 சரட்டையாகிலும், பாதரட்சையின் வாரையாகி
 ௧9 லும், உம்முடையபொருள் எதையாகிலும், எடுத்
 துக்கொள்ளெனென்றும்,—வானத்தையும் பூமி உ
 யையுமுடையவராயிருக்கிற சருவத்திற்குமே
 லான தேவ னாகிய யெ கோவாவுக்கு நே
 ௨0 ராக என்னைகைய உயர்த்துகிறெனென்றுஞ்சொன்
 னான்.

யு. அதிகாரம்.

௧. ஆயிராமுக்குப்புத்திரன் உற்பலித்தல். அப்புத்
 திரனுக்குக் காணுந்தேசத்தைத்தருவேனென்
 ௨ று தேவன் வாக்குத்தத்தமருளிச்செய்தல். தே
 வகட்டளைப்படி ஆயிராம் பரியிடல்.

இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, தரிசனையில்
 ௩ ஆயிராமே, நீ பயப்படாதிரு, காணே உன்கேடக
 மும் உன் பரிபூரணபலனுமாயிருக்கிறெனென்
 ௪ னும் யெ கோவா வின்வாக்கு ஆயிராமுக்குக்
 கிடைத்தது.—அதற்கு ஆயிராம், தேவ னாகிய
 ௫ யெ கோவாவே, அடியேனுக்கு எதையருள்
 வீர். பின்னாயில்லாமற்போனேன்; தமஸ்கு
 ௬ ரானாகிய இந்த எவியேசர் அல்லவா என்றும்
 பத்திற்கு அதிகாரியாயிருக்கிறான்.—எனக்கோ,
 ௭ சந்ததியை நீர் அருளவில்லை; என்வீட்டிற்குத்த
 அன்னியனே என்பொருளுக்குச் சுதந்தரனாயி
 ௮ ருப்பானென்று ஆயிராம் சொல்லல்;—இவன் உ
 னக்குச்சுதந்தரனாகான்; உன்னுதரத்தில்தோன்றி
 ௯ னவனே உனக்குப்பின் சுதந்தரனாவனென்
 று யெ கோவா வின் வாக்கு அவனுக்குக்கி
 ௧0 டைத்தது.—அவர் அவனை வெளியிலே யழைத்
 ௧1 து, நீ வானத்தை யண்ணாந்துபார். நட்சத்திரங்
 ௧2 களை உன்னாலே எண்ணக்கூடுமேயாகில், அவை
 களை எண்ணென்றும், இப்படியே உன் சந்ததி
 ௧3 யிருக்குமென்றுஞ் சொன்னார்.—அப்பொழுது
 ௧4 அவன் யெ கோவா வில் வீசுவாசம்வைத்
 தான்; அதை அவர் அவனுக்கு நீதியென்று என்

(௧) அதி.யக.௬. அதி.யக.௨௭.௬. (௨) வச.யக.௨௧. (௩) அதி.ய௨.௫. அதி.யக.ய௨. (௪) அதி.யக.ய௨. (௫) அதி.யக.ய௨. (௬) அதி.யக.ய௨. (௭) அதி.யக.ய௨. (௮) அதி.யக.ய௨. (௯) அதி.யக.ய௨. (௧௦) அதி.யக.ய௨. (௧௧) அதி.யக.ய௨. (௧௨) அதி.யக.ய௨. (௧௩) அதி.யக.ய௨. (௧௪) அதி.யக.ய௨. (௧௫) அதி.யக.ய௨. (௧௬) அதி.யக.ய௨. (௧௭) அதி.யக.ய௨. (௧௮) அதி.யக.ய௨. (௧௯) அதி.யக.ய௨. (௨௦) அதி.யக.ய௨. (௨௧) அதி.யக.ய௨. (௨௨) அதி.யக.ய௨. (௨௩) அதி.யக.ய௨. (௨௪) அதி.யக.ய௨. (௨௫) அதி.யக.ய௨. (௨௬) அதி.யக.ய௨. (௨௭) அதி.யக.ய௨. (௨௮) அதி.யக.ய௨. (௨௯) அதி.யக.ய௨. (௩௦) அதி.யக.ய௨. (௩௧) அதி.யக.ய௨. (௩௨) அதி.யக.ய௨. (௩௩) அதி.யக.ய௨. (௩௪) அதி.யக.ய௨. (௩௫) அதி.யக.ய௨. (௩௬) அதி.யக.ய௨. (௩௭) அதி.யக.ய௨. (௩௮) அதி.யக.ய௨. (௩௯) அதி.யக.ய௨. (௪௦) அதி.யக.ய௨. (௪௧) அதி.யக.ய௨. (௪௨) அதி.யக.ய௨. (௪௩) அதி.யக.ய௨. (௪௪) அதி.யக.ய௨. (௪௫) அதி.யக.ய௨. (௪௬) அதி.யக.ய௨. (௪௭) அதி.யக.ய௨. (௪௮) அதி.யக.ய௨. (௪௯) அதி.யக.ய௨. (௫௦) அதி.யக.ய௨. (௫௧) அதி.யக.ய௨. (௫௨) அதி.யக.ய௨. (௫௩) அதி.யக.ய௨. (௫௪) அதி.யக.ய௨. (௫௫) அதி.யக.ய௨. (௫௬) அதி.யக.ய௨. (௫௭) அதி.யக.ய௨. (௫௮) அதி.யக.ய௨. (௫௯) அதி.யக.ய௨. (௬௦) அதி.யக.ய௨. (௬௧) அதி.யக.ய௨. (௬௨) அதி.யக.ய௨. (௬௩) அதி.யக.ய௨. (௬௪) அதி.யக.ய௨. (௬௫) அதி.யக.ய௨. (௬௬) அதி.யக.ய௨. (௬௭) அதி.யக.ய௨. (௬௮) அதி.யக.ய௨. (௬௯) அதி.யக.ய௨. (௭௦) அதி.யக.ய௨. (௭௧) அதி.யக.ய௨. (௭௨) அதி.யக.ய௨. (௭௩) அதி.யக.ய௨. (௭௪) அதி.யக.ய௨. (௭௫) அதி.யக.ய௨. (௭௬) அதி.யக.ய௨. (௭௭) அதி.யக.ய௨. (௭௮) அதி.யக.ய௨. (௭௯) அதி.யக.ய௨. (௮௦) அதி.யக.ய௨. (௮௧) அதி.யக.ய௨. (௮௨) அதி.யக.ய௨. (௮௩) அதி.யக.ய௨. (௮௪) அதி.யக.ய௨. (௮௫) அதி.யக.ய௨. (௮௬) அதி.யக.ய௨. (௮௭) அதி.யக.ய௨. (௮௮) அதி.யக.ய௨. (௮௯) அதி.யக.ய௨. (௯௦) அதி.யக.ய௨. (௯௧) அதி.யக.ய௨. (௯௨) அதி.யக.ய௨. (௯௩) அதி.யக.ய௨. (௯௪) அதி.யக.ய௨. (௯௫) அதி.யக.ய௨. (௯௬) அதி.யக.ய௨. (௯௭) அதி.யக.ய௨. (௯௮) அதி.யக.ய௨. (௯௯) அதி.யக.ய௨. (௧௦௦) அதி.யக.ய௨.

எ ணினார்.—அவர் அவனைநோக்கி, இந்தேசத்தை உனக்குச் சதந்தரமாகத் தரும்பொருட்டு உன்னைக் கல்தேயருடைய ஊர்நகரத்திலிருந்து அழைத்துவந்த யெகோவா நானே என்றார்.—
 அ அதற்கு அவன், தேவனாகிய யெகோவாவே, நான் அதைச்சதந்தரித்துக்கொள்வேனென்று எதைக்கொண்டு அறிவேனென்றான்.—அதற்கு அவர், மூன்றுவயதுள்ள கடாரியையும், மூன்று வருஷத்து வெள்ளாட்டையும், மூன்றுவருஷத்துச் செம்மறிக்கடாவையும், ஒரு காட்டுப்புருவையும், ஒரு புறக்குஞ்சையும், என்னிடத்திற்குக்கொண்டுவர வேண்டுமென்று சொல்லு;—
 அவன் அவைகளைல்லாவற்றையும் அவரிடத்திற்குக்கொண்டுபோய், அவைகளை நடுவாகப்பிளந்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான். பட்சிகளை அவன்பிளக்கவில்லை.—
 காட்டுப்பறவைகள் அந்த உடல்களின்மேல் விழுந்தன; அவைகளை ஆபிராம் தூரத்தினான்.—சூரியன் அஸ்தமிக்க ஆபிராமுக்கு, கடுமீத்திரைவந்தது; பயங்கரமான காரிருள் அவனை மூடிற்று.—
 அவர் ஆபிராமைநோக்கி, உன்சந்ததியார் புறத்தேசத்தாருக்கு, அவர்கள் தேசத்தில், நாணூறுவருஷம்மட்டும் ஊழியஞ்செய்து, அவர்களால் துயரப்படுவார்களென்று அறிந்து நிச்சயித்துக்கொள்.—
 அவர்களை அடிமைப்படுத்தும் அத்தேசத்தாரை நான் தண்டிப்பேன்; அதன்பின்பு மிகுந்தபொருள்களுடனே புறப்பட்டுவருவார்கள்.—நீ சாந்தத்துடனே உன் முன்னோர்களிடத்திற்சேருவாய், பூரண ஆயுள் பெற்றிருந்து அடக்கம் பண்ணப்படுவாய்.—நாலாந்தலைமுறையாரே இவ்விடத்துக்குத்திரும்பிவருவார்கள். எமோரியருடைய தீங்கு இன்னும் நிறைவாகவில்லையென்றார்.—அஸ்தமித்திருண்டபின் சூனியின்புகையும், அக்கினிச்சவாலையுமுண்டாகி, அந்தத்துண்டங்களுக்கு இடையேயேசேன்றன்.—அந்நாளிலே யெகோவா ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்து நதிமுதல் பிறுத் என்னும் பெரிய நதிமட்டும், —கேனியரும், கேனிசியரும், கத்மோனிய உயரும், —எத்தியரும், பெரிசியரும் ரெப்பாவ உயரும், —எமோரியரும், காணூரியரும், கிரகாசியரும், எபூசியரும் இருக்கிற இந்தத்தேசத்தை உன் சந்ததிக்குக்கொடுத்தேன் என்றார்.

யசு. அதிகாரம்.

க. ஆபிராம் சாராயின்சொற்படி ஆகாரைவிவாகம் பண்ணல்: ச. அவன்தன் நாயகியால் இடைஞ்சற்பட்டித் தப்பியோடல். தேவ கட்டளையிலே திரும்பிவருதல்: டி. இஷ்மவேல்பிறத்தல். ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப்

பின்னாயில்லை. எகிப்து தேசத்தாளாகிய ஆகார என்னும்பேருள்ள ஒருத்தி அவளுக்கு அடிமையாயிருந்தான்.—சாராய் ஆபிராமை நோக்கி, யெகோவா எனக்குச் சந்ததியருளவில்லையே; என் அடிமையோடேசேரும்; அவன் வழியாய் என் குடும்பம் விர்த்தி அடையவுங் கூடுமென்றான். சாராயின்சொல்லுக்கு ஆபிராம் இசைத்தான்.—ஆபிராம் காணன் தேசத்திற் பத்துவருஷம் வசித்தபின், ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்துதேசத்தாளும் தன் அடிமையுமான ஆகாரை அழைத்து, அவனைத் தன் கணவனான ஆபிராமுக்குப்பாரியாக அளித்தான்.

அவன் ஆகாரைச்சேர்ந்ததினால் அவன்கருப்பவதியானான். அவன்தான்கருப்பவதியானதைக்குறித்து, அவன்தலைவி அவன்பார்வைக்கு அற்பமாக எண்ணப்பட்டான்.—ஆனபடியால்சாராய் ஆபிராமைநோக்கி, நான் அனுபவிக்கிற தீமை உன்மேலும்வரும். என் அடிமையை உன்னுடைய மார்போடே அணைவித்தேன்; அவன்தான் கருப்பவதியானதைப்பற்றி என்னை அலட்சியமாக எண்ணுகிறான்: யெகோவா எனக்கும் உனக்கும் நீயாயந்தீர்ப்பாராக என்றான்.—அதற்கு ஆபிராம் சாராயைநோக்கி, உன் அடிமை உனக்கேழிருக்கிறான்; அவளுக்கு உன் இஷ்டப்படிசெய்யலாம் என்றான். பின்பு சாராய் இவனைவருத்த; இவன் அவனைவிட்டோடிப்போனான்.—வனத்திலே ஒருக்குப்போகிற வழியருகில் நீருற்றுள்ளகிணற்றருகே யெகோவாவின்தூதன் அவனைக்கண்டு, —சாராயின் அடிமையாகிய ஆகாரே, எங்கேயிருந்துவருகிறாய், எங்கே போகிறாயென்றுகேட்ட; அவன் என் தலைவியாகிய சாராயின் பார்வைக்குத்தப்பிவருகிறேனென்றான்.—அதற்கு யெகோவாவின்தூதன் அவனை நோக்கி, நீ உன் தலைவியிடத்திற்குத்திரும்பிப்போய் அவளுக்கு அடக்கியிருவென்றுசொன்னான்.—அன்றியும், யெகோவாவின்தூதன் அவனைநோக்கி, உன்சந்ததியைமிகவும்பெருகப்பண்ணுவேன்; அதுபெருகி அளவிறந்ததாயிருக்குமென்றான்.—பின்னும், யெகோவாவின்தூதன் அவனைநோக்கி, யெகோவா உன் துக்கப்பிரலாபத்தைக் கேட்டதினாலே, கருப்பவதியாகிய நீபெறும் புத்திரனுக்கு இஷ்மவேல் என்று பேரிடுவாயாக.—அவன் துஷ்டமனிதனாய் வருப்பான்; அவனுடையகை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும், அனுக்கு விரோதமாகவுமிருக்கும்; தன் சகோதரர்யாவருக்கும் எதிர்ப்புறமாக வாசம்பண்ணுவானென்றான்.—அவன் இவ்விடத்தில் என்

(எ) அதி.யெ.க. அதி.யெ.க.அ.க. (அ) அதி.உச.யெ.யசு. (ஐ) எரே.கூச.யெ.யெ.க. லேவி.க.யெ. (யெ) அதி.உ.உ.க. யோபு.ச.யெ. (யெ) யாத்.யெ.சய. யாத்.க.யெ. சங்.ளா.உ.உ. (யசு) யாத்.சு.சு. யாத்.யெ.க.க. (யெ) யோபு.தி.உ.சு. அப்.யெ.க.க. (யசு) யாத்.யெ.சய. க.இரா.உ.க.உ.சு. தானி.அ.உ.க. மத்.உ.க.க.உ. (யெ) எரே.கூச.யெ.யெ.க. (யசு) அதி.உ.ச.எ. அதி.யெ.எ. யாத்.உ.க.க.க. எண்.கூச.க. யோச.க.ச. (யசு) அதி.க. (அ) அதி.யெ.உ.க. அதி.உ.க. கலா.ச.உ.ச. (உ) அதி.கூய.க. அதி.உ.யெ.எ. க.சாமு.க.தி.க. அதி.கூ.யெ. (க) அதி.யெ.உ. (ச) உ.சாமு.சு.யெ. (சு) நீதி.யெ.க. யோபு.உ.சு. எரே.கூ.அ.தி. யாத்.உ.யெ. (எ) அதி.உ.யெ. யாத்.யெ.உ.உ. (க) தீத்.உ.யெ. (ய) அதி.யெ.உ.யெ. (யசு) அதி.யெ.யெ.க. மத்.க.உ.க. (யெ) அதி.உ.க.உ.யெ. அதி.உ.யெ.யெ. (யசு) அதி.கூ.ச.உ.

னைக்கண்டவரை காணும் பின்னே கண்டேன்
 வவா என்றுசொல்லி, தன்னுடனே பேசின யெ
 கோவாவுக்கு, நீர் என்னைக்கண்ட தேவன்
 யெ என்னும்நாமஞ்சூட்டினான்.—இக்காரியத்தினாலே
 அந்தக்கிணறு, சுயசீவியும், என்னைக்காண்கிறவ
 ருமானவரின் கிணறு, என்றருத்தங்கொள்ளும்
 பெயர்வாகாய்ரோயீ என்னப்பட்டது; அது,
 காசேசுக்கும், பேரேத்துக்கும் கடுவேயிருக்கின்
 டிடுதது.—ஆகார ஆபிராமுக்கு ஒரு புத்திரனைப்
 பெற்றான். ஆபிராம் ஆகாரபெற்ற புத்திரனுக்கு
 யெ இஷ்டமவேலென்று பெயரிட்டான்.—ஆகார ஆபி
 ராமுக்கு இஷ்டமவேலைப்பெற்றகாலத்தில், ஆபி
 ராமுக்கு வயது எண்பத்தாறு.

யெ. அதிகாரம்.

௧. ஆபிராமுக்குத்தேவன் தமது உடன்படிக்கையை
 சீலைப்படுத்தல். அவ்வுடன்படிக்கைக்கு ஒருநாளை
 யானமாயி விருத்தசேதனைக்கைக் கற்பித்தல்:
 ௨. சாராயின் நாமத்தை மாற்றத்தல்: அவளுக்குப்
 பின்னைப் பேற்றைக்குறித்து வாக்குத்தத்தமரு
 னிச்செய்தல்: ௩. ஆபிரகாம், இஷ்டமவேல், மு
 தவானவர்கள் விருத்தசேதனைச் செய்யப்பட்டல்.

ஆபிராமுக்குத் தொண்ணூற்றொன்பது வயதா
 னபொழுது, யெ கோவா ஆபிராமுக்குத்தரிச
 னையாதி அவனைக்கோள்சருவவல்லமையுள்
 ன தேவன்; நீ என்முன்னிலையில் திடல்கொண்
 ௨. டெகந்து, சற்குணஞ்சிறு.—கான்என்உடன்படிக்கை
 கையை எனக்கும் உனக்கும் ஏற்படுத்தி, மிகவுந்
 ௩. திரளாய் உன்னைப் பெருகப்பண்ணுவேனென்
 றார்.—ஆபிராம் வணக்கமாய்விழுந்தான். தே
 ௪. வன் அவனோடே சம்பாவித்தது.—நீ அநேகசாதியா
 ௫. ருக்குப் பிதாவாயிருப்பாயென்னும் என் உடன்படிக்கை
 உனக்குண்டே.—நானுன்னை மிகவுமதி
 ௬. கமானசாதிகளுக்குப் பிதாவாக ஏற்படுத்தினபடியால்,
 உன்காமம் ஆபிராம் என்றுவழங்குகாமல், இ
 ௭. னி ஆபிரகாம் என்றுவழங்கும்.—உன்னை மிகவுமதி
 ௮. கமாய்விந்தி அடையச்செய்து, சாதிகளை உன்
 னிடத்திலே தோற்றுவிப்பேன்; இராசாக்களும்
 ௯. உன்வழியாய்த் தோன்றுவார்கள்.—நான் உனக்கு
 மும், உன்பின்வரும் உன்சந்ததிக்குந் தேவனா
 வேனென்கிற என் உடன்படிக்கையை எனக்கு
 மும், உனக்கும், உனக்குப்பின் தலைமுறைதோ
 ௧௦. றும் வரும் உன் சந்ததியாருக்கும், நித்திய உடன்படிக்கையாக
 கத்திடப்படுத்தவேன்.—நீ, பரதேசியாய்
 யாப்பத்தங்கிருகிற காணுதேசமுழுவதையும் உ
 ௧௧. னக்கும், உன்பின்சந்ததிக்கும், நித்திய ஆட்சியாக
 அளிப்பேன்: காணே அவர்களுக்குத் தேவனா
 ௧௨. வேன் என்றார்.—பின்னும் தேவன் ஆபிரகாமை
 கோக்கி, நீயும் உனக்குப்பின்தலைமுறைதோறும்
 வரும் உன் சந்ததியாரும், என் உடன்படிக்கை

யைக் கைக்கொள்வீர்களாக.—எனக்கும், உன்
 ௧. களுக்கும், உன் பின்சந்ததிக்கும் ஏற்க நீங்கள்
 கைக்கொள்ளவேண்டியதாய் ஏற்படுத்துகிற என்
 னுடன்படிக்கையாவது, உங்களிற் சகல ஆண்
 பிள்ளைகளும் விருத்தசேதனைப் பண்ணப்பட
 வேண்டும்.—உங்கள் அக்கிரசரும மாமிசத்தை யெ
 விருத்தசேதனைப்பண்ணக்கடவீர்கள். அதுவே, எ
 ௨. னக்கும், உங்களுக்கும், இருக்கும் உடன்படிக்கை
 கைக்கடையானம்.—உங்கள் தலைமுறைதோறும், யெ
 வீட்டுப்பிள்ளையும், உன் சந்ததியல்லாத எந்த
 அன்னியனிடத்திலும் பணத்திற்குக் கொள்ளப்
 பட்ட பிள்ளையுமாகிய ஒவ்வொரு பாலகனும்,
 பிறந்த எட்டாம்காளிலே விருத்தசேதனைப் பண்
 ௩. னப்படவேண்டும்.—என்னுடன்படிக்கை உன்
 கன் மாமிசத்தில் நித்திய உடன்படிக்கையாய்
 ௪. ருக்கும்படி, உன் வீட்டிற் பிள்ளையும், உன் ப
 ணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், அவசிய
 மாய் விருத்தசேதனைப் பண்ணப்படவேண்டும்.—
 அக்கிரசருமஞ்சேதிக்கப்படாமல், அந்த அக்கிர
 ௫. சருமத்தோடிருக்கும் எந்தப் பாலகனும், என்னு
 டன்படிக்கையை மீறினதினால் தன்சனங்களில்
 கின்றஞ் சேதிக்கப்படுவானென்றார்.

பின்னும் தேவன் ஆபிரகாமைநோக்கி, உன்
 ௧. மனைவியைச் சாராய் என்னும்பேரால் அழையா
 திருப்பாயாக. சாரான் என்பது அவளுக்குப்பேர்.—
 ௨. நான் அவனை ஆசீர்வதித்து, அவன் வழியாகவும் உ
 யெ னக்கொரு புத்திரனைத்தருவேன்; அவன் சாதிக
 ளுக்கு மாதா வாகவும், தேசத்தாரின் இராசாக்க
 ௩. கள் அவளிடத்தில் தோன்றவும், அவனை ஆசீர்வ
 திப்பேனென்றுசொன்னார்.—ஆபிரகாம் வணக்க யெ
 ௪. மாய்விழுந்து, நகைத்து, தாமவயதானவனுக்குப்
 பிள்ளை பிறக்குமா. தொண்ணூறுவயதான சா
 ௫. ரான் புத்திரனைப் பெறுவானாவென்று, தன்னுள்
 னத்திலெண்ணினான்.—மேலும், ஆபிரகாம் தேயெ
 ௬. வனை நோக்கி, இஷ்டமவேல் உமக்குமுன்பாகச்
 சீவித்திருக்கவேண்டுமெயென்றான்.—தேவன் யெ
 ௭. கிச்சயமாக உன்மனைவியாகிய சாரான் உனக்கொ
 ருபுத்திரனைப்பெறுவான்; அவனுக்கு ஈசாக்கென்
 ௮. று பேரிடுவாயாக; என்னுடன்படிக்கையை அவ
 னுக்கும், அவன்பின்சந்ததிக்கும், எக்காலமும் நி
 ௯. லையான உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.—
 இஷ்டமவேலைக்குறித்து நீசெய்த பிரார்த்தனையை உயெ
 ௧௦. யுக்கேட்டேன். கேள், நான் அவனை ஆசீர்வதித்
 து, அவனை மிகவுமதிக்காமாய்த் தமதுக்குப் பெரு
 ௧௧. கப் பண்ணுவேன்; பண்ணுதலைப் பிரபுகளைப்
 பெறுவான்; அவன் வழியாய் ஒரு பெரிய சாதி
 யைத் தோன்றச்செய்வேன்.—என் உடன்படிக்கை
 ௧௨. கையை வருகிறவருஷத்திலே இப்படியொருகா
 லத்தில் சாரான் உனக்குப்பெறும் ஈசாக்குக்கு

(யெ) அதி.௨௪.௧௨ அதி.௨௫.௧௧. எண் யெ.௨௪. (யெ) கலா.௪.௨௨. (யெ. அதி. ௧.) அதி.௫.௨௨. அதி.௪௮.யெ.
 ௫.௧.இரா.௮.௨௫. ௨ இரா.௨.யெ.௧. அதி.௧.௧. உபா.யெ.யெ. யோபு.௧.௧. மத்.௫.௪௮ (௨) அதி.யெ.௨. (௧) வச.
 யெ. (௪) ரோ.௪.யெ.யெ.யெ. கலா.௧.௨௧. (௫) நிசி.௧.௭. ரோ.௪.யெ. (௬) அதி.௧௫.யெ. (௭) கலா.௧.யெ.
 அதி.௨௧.௨௪. எபி.யெ.யெ. ரோ.௧.௮. (௮) அதி.யெ.௭. அதி யெ.யெ. சங்.௧.௧.யெ. அதி.௨௧.௫. யாத்.௧.௭.
 வேலி.௨௧.யெ (௧) அதி.௭.௮. (யெ) ரோ.௪.யெ. (௨) யோவா.௭.௨௨. பிலே.௧.௫. (யெ) யாத்.௪.௨௪. (யெ)
 அதி.யெ.யெ. அதி.௧௫.யெ. கலா ௪.௧.௧. க.பேதுரு.௧.௧. (யெ) அதி.யெ.யெ. அதி.௨௧.௧. (யெ) அதி.யெ.யெ. அதி.
 ௨.௨. கலா.௪.௨௮. (௨ய) அதி.யெ.யெ. அதி ௨௫.யெ.யெ. அதி ௨௧.யெ. (௨௧) அதி.௨௧.௨.

உட ஏற்படுத்துவேனென்றார்.—சம்பாஷனை முடிந்த பின் தேவன் ஆபிரகாமைவிட்டெழுந்தருளினார்.

உக அப்பொழுது ஆபிரகாம் தன்புத்திரன் இஷ்டமவேலும், தன்வீட்டிற்குப் பிறந்த சகலரும், தான் பணத்திற்குக்கொண்ட அனைவரும் உட்பட, தன் வீட்டிலுள்ளவர்களில் ஆண்மக்கள் யாவரையுஞ்சேர்த்து, ஆபிரகாம் தனக்குத் தேவன் சொல்லியபிரகாரம், அவர்களுடைய அக்கிரசருமமாயிசத்தை, அந்நாளிலே விருத்தசேதனம் பண்ணி உச னான்.—ஆபிரகாமுடைய அக்கிரசருமமாயிசம் விருத்தசேதனம் பண்ணப்பட்டபொழுது, அவ உடுனுக்குத்தொண்ணூற்றொன்பது வயது.—அவனுடைய புத்திரனாகிய இஷ்டமவேலினுடைய அக்கிரசருமமாயிசம் விருத்தசேதனம் பண்ணப்பட்ட உசு பொழுது அவனுக்குப் பதின்மூன்றுவயது.—ஒரு தினத்திலேதானே ஆபிரகாமும், அவன்புத்திரனாகிய இஷ்டமவேலும், விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.—வீட்டிற்குப் பிறந்தவர்களும் அன்னியரிடத்திற் பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களாகிய அவன்வீட்டுமனிதர்களைல்லாரும், அவனோடே விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.

யி. அதிகாரம்.

க. ஆபிரகாம் தேவதூதர்மூவரை உபசரித்தல். அவர்கள் அவனோடு சம்பாஷித்தல். யெ. சோதோமியன் சங்கரம் ஆபிரகாமுக்கு அறிவிக்கப்பட்டல். உஉ. சோதோமியன் இரட்சிப்புக்காக ஆபிரகாம் விண்ணப்பஞ்செய்தல்.

யெகோவா, மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத்தரிசீனையானார். ஒருநாள் அவன் உஷ்டனவேனையில் கூடாரவாசலிலேயிருந்துகொண்டெழுந்தெழுந்தார்.—ஏறிட்டுப்பார்த்தான்; அப்பொழுது மூன்று புருஷர் அவனுக்கெதிரே நின்றார்கள்; கண்ட மாத்திரத்தில் அவன் கூடாரவாசலிலேயிருந்து அவர்களுக்கெதிரேகொண்டொடிப் பூமியிக்கு நேராய்த் தாழ்ந்துவணங்கி, —ஆண்டவரே எனக்கு அனுக்கிரகஞ்செய்யச் சித்தமானால் அடியேனைவிட்டு நீங்காதிருப்பீராக.—கொஞ்சந் தண்ணீர்கொண்டெவரட்டும்; உங்கள் பாதங்களைச்சுத்திபண்ணி மரத்தின்கீழிருந்து இளைப்பாறுங்கள்.—நீங்கள் உங்களிருதயங்களைக்குளிரப்பண்ண, ஒரு துண்டு அப்பங்கொண்டெவருகிறேன்; அதற்குப்பின்பு நீங்கள் போகலாம்; இதற்காகவே அடியேனிடத்திற்கு நடந்துவந்தீர்களென்றான். அதற்கவர்கள், நீ சொன்னபடி செய்யென்றார்கள்.—ஆபிரகாம் நீவிரமாய்க் கூடாரத்தில்போய்ச் சாராளை நோக்கி, நீ விரைந்து மூன்றடி மெல்லியமாவெடுத்துப் பிசைந்து, அப்பங்களைச் சுடென்

ருன்.—ஆபிரகாம் மாட்டுமந்தைக்கோடி ஒரு நல்ல இளங்கன்றைப்பிடித்து, பணியிடக்காரன் கையிலே கொடுத்தான். அவனும் அதை விரைவில் சமைத்தான்.—அவன் வெண்ணெயையும், அபாலையும், தான் சமைப்பித்த கன்றையுமெடுத்து, அவர்கள் முன்பாகவைத்தான்: தானும் மரத்தின்கீழே அவர்களருகே நின்றான். அவர்கள் புசித்தார்கள்.—அவர்கள் அவனிடத்தில், உன் மனைவியாகிய சாராள் எங்கேயென்றுகேட்ட; கூடாரத்திலேயிருக்கிறாள் என்றான்.—அவர், ஒரு உற்பவகாலத்தளவில் நிச்சயமாகவே உன்னிடத்துக்குத் திரும்பிவருவேன்; உன் மனைவியாகிய சாராள் ஒரு புத்திரனைப்பெறுவாளென்றார். சாராள் அவருக்குப் பின்புமாய்க் கூடாரவாசலில் கேட்டுக்கொண்டிருந்தாள்.—அக்காலத்தில் ஆபிரகாமும், சாராளும், மிகவும் வயதுசென்ற விருத்தாப்பியர். சாராளுக்கு இல்லிலக்கம் ஒழிந்துபோயிற்று.—அதனால் சாராள் தன்னுள் உடனே நகைத்து, நான் விருத்தையாயிருக்க எனக்கு மகிழ்ச்சியாகுமா. என்நாயகனும் விருத்தனேயென்றான்.—யெகோவா ஆபிரகாமை நோக்கி, சாராள், விருத்தையாகிய நான் பிள்ளைபெறுவது மெய்யோவென்று நகைப்பானேன்.—யெகோவாவுக்கு அரிய காரியமுண்டா. ஒரு உற்பவகாலத்தளவில் உன்னிடத்திற்கு நியமித்தபடி திரும்பிவருவேன், அப்பொழுது சாராள் ஒருபுத்திரனைப் பெறுவாள் என்றார்.—சாராள் மெய்யாய்ந்து, நான் நகைக்கவில்லையென்று மறுத்தாள். அவர், இல்லை, நீ நகைத்தாய் என்றார்.

பின்பு அந்தப்புருஷர்கள் எழுந்து அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப்போனார்கள்; ஆபிரகாமும் அவர்களுடனேபோய் வழிவிட்டு நுழைந்தான்.—அப்பொழுது யெகோவா, நான் யெசெய்வதை ஆபிரகாமுக்கு மறைக்கலாமா—அவனில்மேன்மையும் பரக்கிரமமுமுள்ள ஒருசாதிதோன்றும்; அவன்முலமாய்ப் பூமியிலுள்ள சகல சாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.—அவனுக்கு அருளியவர்க்கையெகோவா நிறைவேற்றும்படி, ஆபிரகாம் தனக்குப்பின்வரும் தன் சந்ததிகளுக்கும், தன் வீட்டாருக்குக்கட்டளையிட; அவர்களும் நீதியையும், நியாயத்தையுஞ்செய்பவர்களாகி, யெகோவா விண்மார்க்கத்தைக்காந்து நடந்துகொள்வார்களென்பதை அறிவேன் என்றார்.—பின்பு, யெகோவா சோதோம்கொமோராவின் ஓலம் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாலம் மிகவுல்கொடிதாயிருப்பதினாலும், —நான் இறங்கி என்னிடத்தில் வந்து சார்ந்த ஒலத்தின்படி அவர்கள் செய்தார்களோ, இல்லை

(உஎ) அதி.யி.யி. (யி. அதி. க.) அதி.யி.யி. அதி.யி.யி. (உ) எபி.யி.உ. அதி.யி.க. க.பேதுரு.ச.க. (ச) அதி.யி.உ. அதி.ச.க.உ. (இ) நியா.ச.யி. நியா.யி.க. அதி.யி.க. (அ) அதி.யி.க. (க) அதி.உ.ச.க. (ய) வச.யி. உ.இரா.ச.யி. ரோ.க.க. (யி) அதி.யி.யி. ரோ.ச.யி.க. எபி.யி.க. அதி.க.க. (யி) ஊக்.க. யி. க.பேதுரு.க.க. (யி) எரே.க.உ.யி. ச.க.அ.க. மத்.க.க. மத்.யி.க.உ. ஊக்.க.க. (யி) ரோ.யி.உ.ச. (யி) சங்.உ.யி.ச. ஆமோ.க.எ. யோவா.யி.யி. (யி) அதி.யி.உ.க. அப்.க.உ. கலா.க.அ. (யி) யோ.க.உ.யி.க. எபே.ச.ச. (உயி) அதி.ச.யி. அதி.யி.க.யி. யாக்.இ.ச. (உக) அதி.யி.க. யாத்.க.அ. யோ.க.உ.உ.உ. ஊக்.யி.க. யி. உ.கொரி.யி.க.யி.

யோவென்று, பார்த்தறிவேனென்று சொன்னார். ௨௨ அந்தப்புருஷர்கள் அவ்விடம்விட்டுச் சோதோமை கோக்கிப்போனார்கள். ஆபிரகாமோ, பின்னும் யெகோவாவுக்கு முன்பாக நின் ௨௩ ருன்.—ஆபிரகாம் சமீபமாய்ச்சேர்ந்து, துன்மார்க் ௨௪ கரோடே சன்மார்க்கரையுஞ் சங்கரிப்பீரா—அந் தகரத்திற் சன்மார்க்கராய் ஐம்பதுபேர் இருப் பார்சனானால், அங்குள்ள சன்மார்க்கர் ஐம்பது பேர்நிமித்தம் அந்தத் தலத்தை யழியாமல் விடக் ௨௫ உடாதா—துன்மார்க்கரோடே சன்மார்க்கரையுஞ் சங்கரிப்பது உமக்குத் தூரமாகவேயிருக் ௨௬ கும்; சன்மார்க்கரையும், துன்மார்க்கரையும், சம மாய் நடப்பிப்பது உமக்குத்தூரமாகவேயிருக் ௨௭ கும்: பூமிமுழுமைக்கும் நியாயாதிபதி, நியாயத் ௨௮ தைச்செய்யாமல் விவொரோ என்றான்.—அதற்கு யெகோவா, சோதோம்கரத்தில்சன்மார்க்கர் ஐம்பதுபேரைக்கண்டால், நான் அவர்களின் நி மித்தம் அத்தலத்தாயாவரையுஞ்சங்கரியாமல்வி ௨௯ மவேனென்றார்.—ஆபிரகாம், நான் தானுஞ் சாம் பனுமாயிருந்தும், என் ஆண்டவருடனே பேசத் ௩௦ துணிகிறேன்.—சன்மார்க்கர் ஐம்பதுபேருக்கு ஐந் துபேர் குறைந்தாலோ, ஐந்துபேர் குறைவென்று அந்த கரத்தாயாவரையுஞ் சங்கரிப்பீரா என் ௩௧ ருன். அதற்கு அவர், சன்மார்க்கர் நார்ப்பத்தைந்து பேரை அங்கே கண்டால், சங்கரிக்கமாட்டே ௩௨ னென்றார்.—பின்னும் அவன் அவருடனே பே சி, நார்ப்பதுபேர் அங்கே காணப்பட்டாலோ ௩௩ வென்றான். அதற்கு அவர், நார்ப்பதுபேரிருந்தால் ௩௪ செய்யெனென்றார்.—அவன், நான் மேலும் பேசி னாலும் என் ஆண்டவர்கோபிக்கவேண்டாம்; முப்பதுபேர் அங்கே காணப்பட்டாலோவென் ௩௫ றான். அதற்கு அவர், முப்பதுபேரை அங்கே ௩௬ கண்டால் செய்யெனென்றார்.—அவன், என் ஆண்டவருடனே இன்னும் நான் பேசத் துணிகிறேன். இருபதுபேர் அங்கே காணப் ௩௭ பட்டாலோவென்று சொல்ல; அவர், இருபது ௩௮ பேரிருந்தால் அழிக்கமாட்டேனென்றார்.—பின் னும் அவன், ஆண்டவருக்குக் கோபம்வரா திருப்பதாக; நான் இன்னும் ஒருதரமாதிரிப் பேசுகிறேன்; பத்துப்பேர் அங்கே காணப்பட் ௩௯ டாலோவென்று சொல்ல; அவர், பத்துப்பேரி ௪௦ ருந்தாலும் அழிக்கமாட்டேனென்றார்.—யெ ௪௧ கோவா ஆபிரகாமுடனேசம்பாவித்து முடித் தமாதிரத்திலே புறப்பட்டுப்போனார். ஆபிர ௪௨ காமும் தன்னுடைய இடத்திற்குத்திரும்பினான்.

யு. அசிகாரம்.

௪. தூதர் இருவர் லோத்துவினிடத்திற்கேர்தல்: ௪. சோதோம்கரத்தார் அவர்களுக்குத் தீமைசெய் யத்துணிக்தல்: ௫. லோத்தும் அவன் புத்திரிக

ளிருவரும் இரட்சிக்கப்படல்: ௬. சோதோம் கரத்தாரும் லோத்தின்மனைவியுஞ் சங்கரிக்கப்படல்: ௭. லோத்துவும், அவனுடைய இரண்டுமாரத்திகளும், முறைகேடால் நடந்து மோவாபியர் அம்மோனியர் என்னும் இரண் டொசாதிகளின் பூர்வ பிதாக்களைப்பெறுதல்.

௪. யாய்க்காலத்தில் தேவதூதரிருவர் சோதோமிற் ௬ சேர்ந்தார்கள். லோத்து சோதோமின்வாசலிலிருந்தான் அவர்களைக் கண்டு லோத்து எழுந் ௭ து எதிர்கொண்டு, பூமிக்குநேராய்த் தாழ்ந்து வணங்கி,—என்பிரபுகளே அடியேனுடைய வீட்டி ௮ லே நீங்கள் பிரவேசித்து உங்கள் பாதங்களைச் சத்திபண்ணி, இராத்தங்கிக் காலையில் எழுந்து பிரயாணஞ் செய்யலாமென்றான். அதற்கு அவர்கள், இல்லை, இராமுமுவுதம் வீதியிலே தங்கு ௯ வோமென்றார்கள்.—அவன் அவர்களை மிகவும் நெருக்கிக் கேட்டதிலால் அவனிடத்துக்குத் திரும்பி, அவன் வீட்டில் பிரவேசித்தார்கள்; அவன் புனிப்பில்லாத அப்பங்களைச்சூட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான்: அவர்கள் புசித் ௧ தார்கள்.—அவர்கன்படுக்குமுன், சோதோம் நக ௧ ரத்தில் வாலிபர்முதல், சிறுவர்வரைக்குமுள்ள சனங்களனைவரும், நான்கு திசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச்சூழ்ந்துகொண்டு,—லோத்தைக் ௨ கூப்பிட்டு, இன்றிரவிலே உன்னிடத்தில் வந்திருக்கிற மனிதர் எங்கே. நான்கள் அவர்களையறி யும்படிக்கு, அவர்களை எங்கனிடத்துக்கு வெளியே கொண்டுவாவென்றார்கள்.—அப்பொழுது ௩ லோத்து வாசலுக்கு வெளியே அவர்களிடத்திற் போய், கதவைப்பூட்டிக்கொண்டு,—என் சகோ ௪ தரே, ஆ! அவ்வளவு தூக்கிரியையைச்செய்யா திருக்கள்.—கேளுங்கள், புருஷரையறியாத என் ௫ குமாரத்திகள் இரண்டுபேரிருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்துக்கு வெளியேகொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படிசெய்யுங்கள்; இந்தப்புருஷர்என்னுடையதாழ்வாரநிழ ௬ விலேவந்தபடியால், இவர்களுக்குமாதிரம் ஒன்றுஞ் செய்யாதிருப்பீர்களாகவென்றான்.—அதற்கு ௭ அவர்கள், அப்பாற்போவென்றதமல்லாமல், வந்தேறுகுடியாயிருக்கிற இவன் நமக்கு நியாயாதிபதியாயிருக்கப்பார்க்கிறுனென்றும், இப்பொழுது அவர்களிலும் உனக்கு அதிகதீங்கைச்செய்வோமென்றுஞ்சொல்லி, லோத்தை மிகவும் நெருக்கி, கதவை உடைக்கவுங்கிட்டினார்கள்.—அப்பொழுது அந்தப்புருஷர்கள், தங்கள்கைகளைவெளியேநீட்டி, லோத்தைத்தங்கள்ருகுக்கேவீட்டுக்குள் ௮ இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி;—வீட்டுவொ ௯ சலிலுள்ள சிறியோரும்பெரியோருமாகிய சனங்களைக் குருடாக்கினார்கள்: அதனால் அவர்கள்வா

(௨௨) அதி.யு.௧.௧. ௧௪.௧. (௨௩) எபி.வ.௨௨. எண்.யு.௧.௨௨. ௨.சாமு.௨.௪.௫௭. (௨௪) எரே.இ.௧. (௨௫) யோபு. ௧.௨௫. எசா.௧.௫.யு. யோபு.௧.௧. யோபு.௧.௪.௫௭. சங்.இ.யு.௧. ரோ.௧.௧. (௨௬) எரே.இ.௧. எசே.௨.௨.௧.௫. (௨௭) லூக்.௨.௧. அதி.௧.யு.௧. யோபு.௧.௫.௧. பிர.௫.௨.௭. க.கொரி.௫.௫.௧.௪.௭.௧. ௨.கொரி.இ.௧. (௧௨) நியா. ௧.௧. ௪.௧.இ.யு.௧: (யு. அதி. ௧.) அதி.யு.௧.௨. அதி.யு.௧. (௨) எபி.யு.௧. அதி.யு.௧. லூக்.௨.௪.௨.௧. (௩) அதி.யு.௧. (௫) எசா.௧.௧. நியா.யு.௧.௨. அதி.௧.௧. ரோ.௧.௨.௪.௨. யூதா.௧. (௬) நியா.யு.௧.௨. (௭) யோ.யு.௧.௨. அதி.யு.௧. (௧) ௨.பேதுரு.௨.௭.௧. யாத்.௨.௫.௧. (யு) ௨.இரா.௧.யு.௧. அப.யு.௧.யு.௧.

யெ சலைத்தேடித்தேடி இளைப்படைந்தார்கள்.—பின்பு அந்தப்புருஷர் லோத்தைநோக்கி, இவ்விடத்தில் உனக்கு வேறே யாராகிலுயிருக்கிறார்களோ.—
 யக இந்தஸ்தலத்தின் ஓலம் யெ கோவா வின் சந்திதியிற் பெரிதாயிருக்கிறபடியால், நாங்கள் இந்தத் தலத்தை அழிப்போம்; இதையழிக்கும்படி யெ கோவா எங்கனையனுப்பினார்; ஆதலால் உன் மருமகனையும், உன் புத்திரபுத்திரிகளையும், நகரத்தில் உனக்குள்ளயாவையும், இவ்விடத்தைவிட்டு வெளியே புறப்படுத்திக்கொண்டு போவென்றார் யெசுசு.—அப்பொழுதுலோத்து, புறப்பட்டு, தன் குமாரத்திகளை வேகம்பண்ணின தன் மருமக்கள் மாருடனே பேசிக்கொண்டு, இந்தநகரத்தை யெ கோவா அழிப்பார், ஆகையால் நீங்கள் எழுந்து இந்தத்தலத்தைவிட்டுப் புறப்படுங்களென்றான். அவனுடைய மருமக்கள் மாருக்கு அவன் பரிசா யெசுசு காரணைப்போலக் காணப்பட்டான்.—விடியற் காலமாகத் தூதர்கள் லோத்தைநோக்கி, நீ நகரத்துக்கு வருந்தண்டினையினால் அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கேயிருக்கிற உன்புத்திரிகளிருவரையும் அழைத்துக்கொண்டு போவென்று சொல்லி, அவனைத்திரிதப்படுத்தினார்கள்.—அவன் தாமதித்துக்கொண்டிருக்கிற பொழுது, யெ கோவா அவன்மேல்வைத்த இரக்கத்தினாலே, அந்த மனிதர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் குமாரத்திகளிருவருடைய கையையும், பிடித்து நடத்தி, அவர்களை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.—அவர்களை வெளியே கொண்டு போய்விட்டு அவர், உன்பிராணரட்சிப்பின்பொருட்டுத்தப்பி ஓடி; பின்னிட்டுப்பாராதே; இந்தச் சமபூமியில் எங்கேயாவிலுந்திரியாதே; மலைக்கு ஓடிப்போ, இல்லாவிட்டால் நீராசமுடைவாடுவாய் யெசுசு சொன்னார்.—அதற்குலோத்து ஆ! அப்படியல்ல, யக என் ஆண்டவரே,—அடியேனுக்கு உமதுகடாட்சங்கிடைத்ததே; என்சேவனையிரட்சித்தினால் நீர் உம்முடைய மகாகிருபை விளக்கக்காட்டினீர்; மலைக்கு ஓட என்னால் முடியாது, ஏதாவதும் ஒருதீமை நேரிடவுங்கூடும், நான் மரிக்கவுங்கூடும்.—சிறிதாயிருக்கிற இந்தஊர், நான் ஓடிப்போகத்தக்க சமீபமாயிருக்கின்றது; நான் சேவித்திருக்கும்படி அங்கே ஓடிப்போக, உத்தரவுகொடும். அது கிறிஸ்தவாவென்று அவர்களை நோக்கிச் சொன்னான்.—அதற்கு அவர், நீ குறித்தஊரைக்கவிழாமல், இக்காரியத்திலும் உன் முகத்தைப்பார்த்தேன்.—நீ அங்கே போய்ச்சேருமனவும் நான் ஒன்றுஞ்செய்யேன்; சீக்கிரமாய் அங்கே ஓடித்தப்பித்துக்கொள்ளென்று சொன்னார்: அதனால் அந்தஊர்

சோவாரின்னப்பட்டது.—லோத்து, சோவாரிற் உரு பிரவேசித்தபொழுது பூமியின்மேற் குரியன் உதயமாயிற்று.—சோதோம் கொமோராவின்மேல் யெசு கோவா வினா ல்வாந்திவிருந்து, கந்தகத்தையும், அக்கினியையும், யெ கோவா வருஷிப்பித்து,—அந்தநகரங்களையும், சமபூமிகளைத்தை உடையும், நகரத்தார்யாவரையும், பூமியிற் பயிரையுக் கவிழ்த்தார்.—லோத்துக்குப்பின்பு அவன் மனைவி உசு திரும்பிப்பார்த்து, உப்புத்தூணுள்.

விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் உரு யெ கோவாவுக்கு முன்பாக நின்ற இடத்துக்குப்போய்,—சோதோம் கொமோராவின் திசை உரையையும், சமபூமியாகிய தேசமுழுவதையும், பார்த்தபொழுது, அந்தப்பூமியிலே ஞானியின் புகையைப்போலப் புகை எழும்புவதைக் கண்டான்.—தேவன் அந்தச் சமபூமியிலுள்ள நகரங்களை யெசுசு பிழிக்கையிலும், லோத்து வாசம்பண்ணின நகரங்களை தாம் கவிழ்த்துவிடுகையிலும், அவர் ஆபிரகாமை நினைத்து, லோத்தை அக்கவிழ்ப்பின் மத்தியில் நின்ற தப்பவைத்து அனுப்பினார்.

லோத்து சோவாரில் வாசம்பண்ணப்பயந்து, கூய சோவாரை விட்டுத் தன் குமாரத்திகளிருவருடனையும் மலையிலே போய்வசித்தான். அங்கே அவனும், அவன் குமாரத்திகளிருவரும், ஒரு குகையிலே தங்கினார்கள்.—மூத்தவன் இளையவளிடத்தில், கூச நம்முடைய பிதாவும் விருத்தையிருக்கிறான்; பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படி, நம்முடனே சேருகிறதற்குப் பூமியில் ஒருபுருஷனுமில்லை.—நம்முடைய பிதாவினார் சந்தியுண்டாகும்படி, அவனுக்குத்திராட்சரசத்தைக்குடிக்கக்கொடுத்து, அவனோடே சயனிப்போம் வா வென்று சொன்னான்.—அன்றிரவில் அவர்கள் கூசு தங்கள் பிதாவுக்குத் திராட்சரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவன், போய்த்தன் பிதாவோடே சயனித்தான். அவன் சயனித்ததையும், எழுந்திருந்ததையும், அவன் அறியவில்லை.—மற்றநா கூசுளில் மூத்தவன் இளையவளிடத்தில், கேள், நேற்றிரவு நான் என்பிதாவுடன் சயனித்தேன்; இன்றிரவும் அவனுக்குத் திராட்சரசத்தைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய பிதாவினாலே சந்தியுண்டாகும்படி, நீயும்போய், அவனுடன் சயனியென்று சொன்னான்.—அன்றிரவும் தங்கள் கூடி பிதாவுக்குத் திராட்சரசத்தைக் குடிக்கக்கொடுத்தார்கள். இளையவன் எழுந்துபோய், அவனுடனே சயனித்தான். அவன் சயனித்ததையும், எழுந்திருந்ததையும் அவன் அறியவில்லை.—இவ்விதமாய் கூசு லோத்தின் குமாரத்திகளிருவரும் தங்கள் பிதாவினால் கருப்பவதியானார்கள்.—மூத்தவன் ஒரு கூசு

(யெ) அதி. எ. க. உ. பேதுரு. உ. எ. க. (யக) அதி. யெ. உ. யெ. க. நாளா. உ. க. யெ. (யச) மத். க. யெ. என். யச. உ. ச. யெ. யாத். க. உ. க. ஊக். யெ. உ. யெ. (யெ) என். யச. உ. ச. உ. ச. வெளி. யெ. ச. (யசு) ஊக். யெ. யக. ரோ. க. யெ. யெ. சங். கூச. உ. (யெ) க. இரா. யக. கூ. வச. உ. ச. மத். உ. ச. யசு. யெ. யெ. ஊக். க. கூ. உ. பிவி. கூ. யக. யச. (யெ) அப். ய. யச. (உக) யோபு. ச. உ. யசு. சங். ரா. ச. யெ. (உஉ) அதி. கூ. உ. உ. ரு. உ. ச. மாற். ச. யெ. அதி. யக. யெ. அதி. யச. உ. வச. உ. யெ. (உச) எசா. யக. யக. எரே. யெ. யசு. எரே. யெ. ச. யெ. யசு. யசு. ஊக். யெ. உ. க. உ. பேதுரு. உ. ச. (உடு) அதி. யசு. கூ. சங். ரா. கூச. (உசு) ஊக். யெ. கூ. உ. (உஎ) அதி. யெ. உ. உ. (உஅ) வெளி. யசு. கூ. (உக) அதி. யசு. அதி. யெ. உ. க. (கூ) வச. யெ. யக. (கூச) அதி. யசு. உ. ச. அதி. கூ. யசு. உ. பா. உ. யெ. (கூஎ) மாற். யெ. யக. (கூஎ) உ. பா. உ. க.

புத்திரனைப்பெற்று, அவனுக்கு மோவாபென்று பேரிட்டான். அவன் மோவாபியருக்குப் பிதா: அவர்கள் இக்கான்வரைக்குமிருக்கிறார்கள்.—இனையவரும் ஒரு புத்திரனைப்பெற்று, அவனுக்குப் பென்னம்மியென்று பேரிட்டான். அவன் அம் மோவியருக்குப் பிதா: அவர்களும் இந்நான்வரைக்கும் இருக்கிறார்கள்.

உ.உ. அ.அ.அ.

க. ஆபிரகாம் தன் மனைவியைத்தன் சகோதரியென்ற மையால் அபிமேலேக்கு அவனைத்தன் மனைவியாய்க்கொள்ளல்: அவன்சொப்பனத்தில் தேவனின் உணர்த்தப்பட்டு அவனை ஒப்பித்தல்.

ஆபிரகாம் அவ்விடம்விட்டுத் தென் தேசத்துக்குப் பிரயாணமாய்ப்போய், காத்தேலுக்கும், ஐருக்கும், இடையிலேவாசம் பண்ணினதுமன்றிக் கிராலிலேயுச் சங்கிவந்தான்.—அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாரானைத்தன் சகோதரியென்று சொன்னதினால், சகோதரி இராசனாகிய அபிமேலேக்கு, ஆனனுப்பிச் சாரானை அழைப்பித்தான்.—தேவன், இரவிலே அபிமேலேக்குக்குச் சொப்பனத்தில் தோன்றி, அவனை நோக்கி, கேள், நீ அழைப்பித்த ஸ்திரியே உன் மரணத்துக்கேதுவாவான்: அவன் ஒருவனுடைய மனைவியென்று சொன்னார்.—அபிமேலேக்கு அவனுடன் சேரவில்லை. அவன், ஆ! ஆண்டவரே நீதி புள்ள சாதியாரையும் அழிப்பீரா.—இவன் தன் சகோதரியென்று அவன் என்னுடனே சொல்லவில்லையா. அவன் தன் சகோதரனென்று இவனுக்குச் சொல்லவில்லையா. நேர்மையான இருதயத்தோடும், சுத்தமானகைகளோடும், இதைச் செய்தேன் என்று சொன்னான்.—அதற்குத் தேவன் அவனை நோக்கி, நேர்மையான இருதயத்தோடு நீ இதைச் செய்தாயென்பதை நானுமறிந்து, நீ எனக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு உன்னைத்தடுத்தேன்; அவனைத்தொட, நான் உன்னைவிடவில்லை.—அந்தமனிதனுடைய மனைவியைவிட்டுவிடு. அவன் ஒரு தீர்க்கதரிசி. உனக்காகப் பிரார்த்தனைப்பண்ணுவான். நீயுஞ்சிவப்பாய். விடாயேயாகிவ், நீயும், உன்னைச் சேர்ந்தயாவரும், கிச்சமமாக மரிப்பீர்களென்பதை அறியென்று, சொப்பனத்திலே சொன்னார்.—அபிமேலேக்கு அதிகாலையிலெழுந்து தன் பணிவிடைக்காரரெல்லாரையும் அழைப்பித்து, கடந்தவைகளெல்லாவற்றையும் அவர்கள் செலிக்கேறத்தொரிவித்தான். அந்தமனிதர்கள் மிகவும் பயந்தார்கள்.—அபிமேலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து, அவனிடத்தில், நீ எங்களுக்கு என்ன செய்தாய். நீ எனக்கு

மும், என் இராச்சியத்துக்கும், கொடியபாவம் வரப்பண்ணுகிறதற்கு உனக்கென்ன குற்றஞ்செய்தேன். செய்யத்தகாத காரியங்களை என்னிடத்திற் செய்தாயே என்று சொன்னான்.—பின்னும் அபிமேலேக்கு ஆபிரகாமிடத்தில், எதைக்கண்டு நீ இந்தக்காரியத்தைச் செய்தாயென்று கேட்ட;—ஆபிரகாம், இவ்விடத்தில் தேவபயமேயில்லை; என் மனைவியினிடத்தம் என்னைக் கொலைசெய்வார்களென்று நான் கினைத்தேன்.—அன்றியும், அவன் என் சகோதரியென்பது மெய்யெதான். அவன் என் பதாவதற்குப் புத்திரி; என்மாதாவக்கோ புத்திரியல்ல.—அவன் எனக்கு மனைவியானான். என் பிதாவின் வீட்டைவிட்டு, அங்குமிங்குந்திரியத் தேவன் என்னை, எவன்காலத்திலே, நான் போருமிடமெங்கும் இவன் என் சகோதரனென்று சொல்லு, இந்தத்தயையை நீ எனக்குச் செய்யவேண்டுமென்பதாக, நான் அவனிடத்திற் சொல்லி யிருந்தேனென்று சொன்னான்.—அபிமேலேக்கு ஆமொடுகளையும், பணிவியசுடைக்காரரையும், பணிவிடைக்காரிகளையும், ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாரானையும், அவனுக்கு ஒப்பித்தான்.—அபிமேலேக்கு, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கின்றது; உன் இஷ்டப்படி வாசம் பண்ணென்று சொல்லிய பின்பு,—சாரானை நோக்கி, உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; உன்னுடனே யிருக்கிற யாவருக்கும், மற்றெல்லாருக்கும் முன்பாக இவனை உன்கண்களுக்கு முக்காடாயிருப்பானாக என்றான்: இப்படி அவன் கண்டிக்கப்பட்டான்.—யெகோவாவா, ஆபிரகாமுடைய மனைவியாகிய சாரானின் நிமித்தம், அபிமேலேக்கின் வீட்டிலுள்ள சகலருக்குவ் கருப்பத்தடை செய்திருந்தார்.—ஆபிரகாம் தேவனை நோக்கிப் பிரார்த்தித்ததிலேயிலே, தேவன், அபிமேலேக்கையும், அவன் மனைவியையும், அவன் பணிவிடைக்காரிகளையுஞ் சீர்ப்படுத்த, அவர்களும் பின்னேப் பேறடைந்தார்கள்.

உ.உ. அ.அ.அ.

க. ஈசாக்கு உற்பலித்தலும்: முலைப்பால் மறுத்தலும்: சு. ஆகாரைத்தரத்திலெதல்: யெ. தேவதூதனார்சாந்தமடைதல்: உ.ஆபிரகாமும் அபிமேலேக்கும் பேர்வேஷபாவில் உடன படிக்கை செய்தல்.

யெகோவா தாஞ் சொன்னபடி சாரானைக்கடாட்சித்தார். யெகோவாதாம் சொல்லியபிரகாரஞ் சாரானுக்கு அருள்செய்தார்.—ஆபிரகாம் உ

(அ) உ.பா.உ.உ. (உ.உ. அ.அ. க.) அ.அ.ய.அ.க. அ.அ.ய.சு.எ.ய.சு. அ.அ.உ.சு.சு. (உ) அ.அ.ய.உ.உ. அ.அ.உ.சு.எ. அ.அ.ய.உ.உ. (க) சங்.ர.அ.ய.சு. யோபு.க.க.ய.அ. வ.ச.எ. (ச) அ.அ.ய.அ.உ.க. வ.ச.ய.அ. (ரு) உ.இரா.உ.ய.க. உ.கொரி.க.ய.உ. (சு) அ.அ.க.க.எ. அ.அ.க.ரு.ரு. யாத்.க.ச.உ.ச. க.சாமு.உ.அ.உ.சு.க.ச. அ.அ.க.க.க. சங்.ரு.க.ச. (எ) சாமு.எ.அ. யோபு.ச.உ.அ. யாத்.ரு.ய.ச.ய.அ. அ.அ.உ.ய.எ. எண்.ய.சு.க.உ.உ.க. (க) அ.அ.உ.சு.ய.யோசு.எ.உ.அ. அ.அ.உ.சு.எ. (ய) அ.அ.ச.உ.ய.அ. சங்.க.சு.க. அ.அ.ய.உ.ய.உ. (யஉ) அ.அ.ய.க.உ.க. (யக) அ.அ.ய.உ.உ.க.ய.க. எ.பி.ய.அ. அ.அ.ய.உ.ய.க. (யச) அ.அ.ய.உ.ய.சு. (யரு) அ.அ.ய.க.க. (யசு) வ.ச.அ. அ.அ.உ.சு.ய.க. அ.அ.உ.சு.க. (யஎ) யோபு.ச.உ.க.ய. (யஅ) அ.அ.ய.உ.ய.எ. (உ.உ. அ.அ. க.) க.சாமு.உ.உ.க. அ.அ.ய.எ.ய.க. கலா.ச.உ.க.உ.அ. (உ) அ.அ.ய.எ. எ.பி.ய.க.ய.க.

முதிர்ந்தவயதாயிருக்கையில், சாரான் கருப்பந்தரித்து, தேவன் குறித்தகாலத்தில், அவனுக்கு கொருபுத்திரனைப்பெற்றான்.-ஆபிரகாம் தனக்குச் சாரான் பெற்றபுத்திரனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டான்.—தன் புத்திரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாந்தினத்தில், ஆபிரகாம் தனக்குத் தேவன் விதித்தபடி, அவனுக்கு விருத்தசேதனம் பண்ணினான்.—ஈசாக்கு என்னும் புத்திரன் பிறந்தகாலத்தில் ஆபிரகாமுக்கு தூறுவயது.

ஆபிரகாம் முதிர்ந்தவயதாயிருக்கையில், நான் அவனுக்கொரு புத்திரனைப்பெற்றேனே; இப்படித் தேவன், நான் நகைக்கும்படி, செய்தார். இதைக்கேட்கும்யாவரும் என்னோடே நகைசெய்வார்கள்.—ஆபிரகாமே நோக்கி, சாரான் பிள்ளைகளுக்கு முலைகொடுப்பானென்று, முன்னமே சொல்பவரயாவரென்று, சாரான் சொன்னான்.—பிள்ளை வளர்ந்துமுலைமறந்தது. ஈசாக்கு முலை மறத்தினத்தில் ஆபிரகாம் பெருவிருந்து பண்ணினான்.—எகிப்து தேசத்தானாகிய ஆகார் ஆபிரகாமுக்குப்பெற்ற புத்திரன் பரிசாசுடுசெய்வதைச் சாரான் கண்டு, ஆபிரகாமே நோக்கி, இந்த அடிமையாகிய இவனையும், இவன் மகனையும், புறம்பேவிடும். இந்த அடிமையின்மகன் என் புத்திரனாகிய ஈசாக்கோடே உடன்கதந்தரையிருக்கலாகா தென்று சொன்னான்.—ஆபிரகாம் தன்மகனைக்கடாட்சித்தினால், இக்காரியம் அவன் பார்வைக்கு மிகவுங் கொடிதாயிருந்தது.—தேவன் ஆபிரகாமே நோக்கி, அந்தப் புத்திரனையும், உன்னடிமைப்பெண்ணையுங் குறித்து நீ துக்கிக்க வேண்டுவதில்லை. உன் சந்தரி ஈசாக்கின்வழியாய் விளங்கும், ஆகையால் சாரான் உன்னுடன்சொன்ன எல்லாவற்றையுங்கேள்.—அடிமையானவளின் புத்திரனும் உன் சந்தரியாயிருக்கிறினால், அவனில் நின்றும் ஒருசாகியைத் தோன்றச்செய்வேனென்று சொன்னான்.—ஆபிரகாம் அதிகாலையிலெழுந்து, உணவுப்பொருளையும், ஒரு துருத்தி நீரையுமெடுத்து, ஆகாரினுடைய தோளின்மேல் வைத்து, பிள்ளையையும் ஒப்பித்து அவனையனுப்பிவிட்டான். அவன் புறப்பட்டுப்போய்ப் பேர்ஷேபாவின் வனத்திலே அங்குமிங்குமாக அலைந்து திரிந்தான்.—துருத்தியிலிருந்த தண்ணீர் ஒழிந்தபின், அவன் பிள்ளையை ஒருசெடியின்மீது விட்டெட்டு, பிள்ளைமரிப்பதை நான் பார்த்தமாட்டேனென்று, எதிராக, அம்புபாயுந் தூரமளவிற்குப் போயிருந்துகொண்டு, சத்தமிட டழுதான்.—தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன் வானத்தினின்று ஆகாரைக்கூப்பிட்டு, ஆகாரே, துயரமென்ன. நீ பயப்பட வேண்டாம். தேவன் அவ்விடத்திலிருக்கிறபிள்ளை

யின் சத்தத்தைக்கேட்டார்.—நீயெழுந்து பின்யெனையைத் தூக்கி உன்கையில் ஏந்து. அவனில் நின்றும் ஒரு பெரியசாகியைத் தோன்றச்செய்வேனென்றான்.—தேவன் அவனுடைய கண்களையிட்டுத் தெளிவித்தார். அப்பொழுது அவன் ஒரு கிணற்றைக் கண்டுபோய்த் துருத்தியில் தண்ணீரை நிறைத்துப் பிள்ளைக்குக்குடிக்கக் கொடுத்தான்.—தேவனும் பிள்ளையுடனே யிருந்தார். உய அவன் வளர்ந்து வனத்தில் வசித்து, வில் வல்லவனானான்.—அவன் பாரான் வனத்தில் வாசம்பண் உணுகையில், அவனுடைய மாதா அவனுக்கு எகிப்து தேசத்தானே, மனைவியாகக் கொடுப்பித்தான்.

அக்காலத்தில் அபிமேலேக்கு தன்சேனாபதி உடையாகிய பீகோனை நோக்கி, ஆபிரகாயிடத்துக்குப் போய், அவனிடத்தில், நீசெய்கிறகாரியங்களெல்லாம் வாய்க்கத்தக்கதாகத் தேவன் உண்பட்சமாயிருக்கிறார்.—ஆகையால் நீ, என்னையாகிலும், என் புத்திரபெளத்திரரையாகிலும் வஞ்சியாமல், நான் உனக்குச் செய்தபடி எனக்கும், நீதங்குகிற இத்தேசத்துக்கும், தமையசெய்வேனென்று, இங்கே தேவன்மேல் எனக்கு ஆணையிட்டதொவென்று சொல்ல;—ஆபிரகாம், நான் ஆணையிடிகிறேன் உனென்று சொன்னான்.—மேலும் அபிமேலேக்கிணு உடைய பணிவிடைக்காரர், கிணற்றை அபகரித்துக்கொண்டதினிமித்தம், ஆபிரகாம் அபிமேலேகைக் கடிந்துகொண்டான்.—அதற்கு அபிமேலேக்கு, இந்நக்காரியத்தைச்செய்தவனே நான் அறியேன், நீயும் எனக்கு அறிவிக்கவில்லை, இதை நான் இன்றுகேட்டதேயன்றி இதற்குமுன் கேட்கவேயில்லைவென்றான்.—ஆபிரகாம் ஆமொடுக உனகே கொண்மென்று அபிமேலேக்குக்குக் கொடுத்தான். அவர்களிருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.—ஆபிரகாம் ஏழுபெண் ஆட்டெட்டுக்குட்டிகளை ஒருபக்கத்தில் விட்டுவைத்தான்.—அபிமேலேக்கு ஆபிரகாமே நோக்கி, நீ ஒருபக்கத் தில் விட்டுவைத்த இவ்வேழு ஆட்டின் பெண்குட்டிகளும் எதற்கென்று கேட்டான்.—அதற்கவன், கூய நான் இந்நக்கிணறுதோண்டினதைக்குறித்து நீர் எனக்குச்சாட்சியாக இவ்வேழு ஆட்டின் பெண்குட்டிகளையும் என்கையினால் வாங்கிக்கொள்ள வேண்டுமென்றான்.—அவர்களிருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டகொண்டபடியால், அந்த இடம் பேர்ஷேபா என்னப்பட்டது.—அவர் கூட்கள் பேர்ஷேபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்ட பின்பு, அபிமேலேக்கும் அவனுடைய சேனாபதியாகிய பீகோளும், ஏழுத்து பெலிஸ்தியருடைய தேசத்திற்குத் திரும்பினார்கள்.

(க) அதி.பெ.உக. (ச) அப்.எ.அ. அதி.பெ.உ.யெ. (டு) அதி.பெ.க.யெ. (சு) சவ்.உக.உ. ஏசா.இச.க. லூக்.க. இய. (எ) அதி.பெ.உக.யெ. (க) அதி.பெ.க. அதி.பெ.யெ. கலா.ச.உ. (ய) கலா.ச.கூ. (யக) அதி.பெ.யெ. (யெ) ரோ.க.எ. எ.பி.பெ.யெ. (யக) வச.யெ. அதி.பெ.யெ. அதி.பெ.உக. (யச) யோவா.அ.கூ. (யஎ) யாத்.க.எ. (யஅ) வச.பெ. (யக) என்.உ.உ.க. லூக்.உ.ச.பெ.க. (உய) அதி.உ.யெ. அதி.பெ.யெ. (உச) அதி.உ.ச. (உஉ) அதி.உ.யெ. அதி.உ.ச.உ. அதி.உ.ச.அ. (உக) யோச.உ.யெ. க.சாமு.உ.ச.உ. (உடு) அதி.உ.க.யெ.யெ. (உஉ), உச.உ. (உஎ) அதி.உ.ச.க. (உக) அதி.கூ.அ. (கூ) அதி.கூ.ச.கூ. (கச) அதி.உ.ச.கூ.

௬௬ ஆபிரகாம் பேர்ஷேபாவிலே ஒருதோப்பை உண்டாக்கி, நிதிய தேவனுடைய யெகோவாவுடைய நாமத்தை அவ்விடத்திலே சொல்லி, ௬௭ பிராந்தித்துக் கொண்டான்.—ஆபிரகாம் நெடுவானாகப் பெல்லிதியருடைய தேசத்தில் தங்கினான்.

௨௨. அதிகாரம்.

௧. ஆபிரகாம் தன்புத்திரானுகிய ஈசாக்கைப்பலியிடக்கற்பிக்கப்படல்: அதன்படிசெய்யுத்தாணிந்தபொழுது தேவனுடைய விலக்கப்படல்: யெ. அத்துணிவினிமித்தம் தேவனால் ஆசீர்வதிக் கப்படல்: ௨௩. ஆபிரகாமின் சகோதரானுகிய ஈகோரின் வழிசவரலாறு.

இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, தேவன், ஆபிரகாமே, என்று சொல்ல; அவன் அடியேன் என்றான்.—அவர், உணக்கன்பானவனும் ஏகசதனுமாகிய ஈசாக்கை நீ அழைத்துக்கொண்டு, மோரியதேசத்துக்குப்போய், அங்கே நான் உணக்குக்காட்டும் மலைகளில் ஒன்றினமேல் அவனைச் சருவாங்கதகனபலியாக இடுவென்று சொல்லி, ஆபிரகாமைப் பரிசோதித்தார்.—அதிகாலையில் ஆபிரகாம் எழுந்து தன் கழுதையிற் சேணங்கட்டி, தன் வாலிபரிருவரையும், தன் புத்திரானுகிய ஈசாக்கையும், அழைத்து, தகனபலிக்குக் கட்டைகனையும் பின்பு கொண்டு, தனக்குத் தேவன் குறித்த இடத்துக்குப் புறப்பட்டுப்போனான்.— மூன்றாம்காளில் ஆபிரகாம் கண்ணேறிட்டுப் பார்த்து அந்த இடத்தைத் தூரத்தில் கண்டான்.— ஆபிரகாம் தன் வாலிபரைநோக்கி, நீங்களிங்கே கழுதையை நிறுத்தி நில்லுங்கள்; நானும் பின்பையும் அவ்விடம் மட்டும் போய்த் தேவாராதனை செய்து, உங்களிடத்துக்குத்திரும்பி வருவோமென்று சொல்லி;—ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகனையெடுத்துத் தன் புத்திரன் ஈசாக்கின் மேற்கமத்தி, தன்கையிலே நெருப்பையும், கத்தியையெடுத்துக்கொண்டான்; பின்பு இருவருங் கூடிப்போனார்கள்.—ஈசாக்கு தன் பிதாவாகிய ஆபிரகாமே நோக்கி, என்பிதாவேயென்று சொல்ல; அவன் இருக்கிறேன், என்மகனே, என்றான். இவன், பாரும், நெருப்பும், கட்டையுமிருக்கின்றன; தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.— அதற்கு ஆபிரகாம் என்மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கு ஆட்டுக்குட்டியைத் தாமே தெரிந்துகொள்வாரென்றான். பின்பு இருவருங் கூடிப்போய்,—தேவன் குறித்த இடத்தைச் சேர்ந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒருவேதிகையை யுண்டாக்கி, கட்டைகனையெடுக்கி, தன் புத்திரன் ஈசாக்கைக்கட்டி, வேதிகையிலிட்ட அக் கட்டைகளின்மேல் அவனைக்கிடத்தினான்.—பின்

பு, ஆபிரகாம் தன் புத்திரனைச் சேதிக்கும்படி தன்கையை நீட்டிக்கத்தியையெடுக்க, யெகோவாவுடைய தூதனானவர் வானத்தில் நின்று ஆபிரகாமே, ஆபிரகாமே, என்று கூப்பிட்டார். அவன், இங்கே நிற்கிறேனென்றான்.—அவர், இந்தப்பின்னையின்மேற் கையை வைக்கவேண்டாம், இவனை ஒன்றுஞ்செய்யாதிரு; நீ தேவனுக்குப் பயப்படுகிறவனென்று இப்பொழுது அறிந்தேன். என்றிமித்தம் உன் சதனை, உன் ஏகசதனையும் பார்த்தவிலையென்று சொன்னார்.—பின்பு ஆபிரகாம் பார்வைசெலுத்திப் பார்த்திரு பொழுது, பின்னாக ஒரு ஆட்டுக்கடா செடிக்குள்ளே தன் கொம்புகள் சிக்குண்டிருக்கக்கண்டான். ஆபிரகாம் போய்க் கடாவைப்பிடித்து, அதைத் தன் புத்திரனுக்கு ஈடாகத்தகனபலியிட்டான்.—ஆபிரகாம் அந்த ஸ்தலத்துக்கு யெகோவாவாய்ரெயென்று பேரிட்டான். அதனால் மலையில் யெகோவா பார்த்துக்கொள்வாரென்பது, இந்நாள்வரைக்குஞ்சொல்லப்பட்டிருக்கின்றது.

யெகோவாவுடைய தூதன் இரண்டாந்த மிரம்வானத்தில் நின்று ஆபிரகாமைக்கூப்பிட்டு, —நீ உன்சதனை, உன் ஏகசதனையும் பாராமல் இந்தக்காரியத்தைச் செய்தபடியால்,—நான் உன்னை யெயிகவும் ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும், மிருதியாய்ப் பெருகப்பண்ணுவேன்; உன் சந்ததியார் தங்கள் சந்தருக்களின் வாசல்களைச் சந்தரித்துக்கொள்வார்கள்.—உன் சந்ததியினுடைய பூண்டலத்திலுள்ள சகல உபசாதியாரும் ஆசீர்வதிக் கப்படுவார்களென்று, என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேனென்று, யெகோவா சொல்லுகிறாரென்றான்.—பின்பு யெ. ஆபிரகாம் தன் வாலிபரிடத்துக்குத்திரும்ப, அவர்களும் எழுந்து புறப்பட்டு ஏகமாய்ப்பேர்ஷேபாவுக்குப்போனார்கள்: ஆபிரகாம் பேர்ஷேபாவிலே வாசம்பண்ணினான்.

இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து, மில்காரும், உன்சகோதரானுகிய நாகோருக்கு,—அவனுடைய முத்தப்பேரூன் உகணத்தச இவன்சகோதரானுகிய பூச அராமுக்குப்பிதாவாகிய கேமுவேல்,—கேசேது, அசோவு, பில் உதாஷ், இத்லாப்பு, பெத்துவேல் என்னும் பிள்ளைகளைப்பெற்றனென்று அறிவித்தான்.—அவ்வெட்டைப்பேரையும் மில்கார் ஆபிரகாமுடைய சகோதரானுகிய நாகோருக்குப்பெற்றான். பெத்துவேலும் ரிபெக்காளைப்பெற்றான்.—ரேயுமான் என்றுபேர் கொண்ட அவனுடைய மறுமனை யாட்டியும் தேபாகையும், காகாமையும், தாகாஷையும், மாகாவையும் பெற்றான்.

(௬) அதி.ச.௨௬. எசா.ச.௩.௨௮. க.நீமோ.க.௩௭. (௨௨. அதி. க.) க.கொரி.யெ.யெ. எபி.யெ.யெ. யாக்.க.யெ. (௨) எபி.யெ.யெ. உ.நானா.௬.௧. (௬) யோவா.யெ.யெ. (௬) எபி.யெ.யெ. யாக்.௨.௨௧. (௩௨) க.சாமு.யெ.௨௨. யீசா.௧.௭. அதி.௨௬.௬. யாக்.௨.௨௨ (யெ) சங்.நா.௬. எபி.ச.யெ.யெ. (யெ) அதி.யெ.௩. எரே.௬.௨௨. அதி.யெ.யெ. அதி.௨௬.௬. யீசா.௧.௬ (யெ) அதி.யெ.௬. அபு.௬.௨௩. வச.௬.யெ. அதி.௨௬.௬. (யெ) அதி.௨௬. ௬. (௨) அதி.யெ.௨.௨௬. (௨௧) யோபு.௧.௧. யோபு.௬.௨. (௨௬) அதி.௨௬.யெ. ரோ.௬.யெ.

உக. அதிகாரம்.

க. சாரான் மரணமடைதல் மப்பேலா என்னும் பிரேதவறையல் அடக்கம்பண்ணப்பட்டல்.

சாரான் நூற்றிருபத்தேழுருவடிஷு சேவித்திருந்தான். இவ்வளவே சாரானுடைய ஆயுள்.—காலான் தேசத்திலுள்ள எப்பிரோன் என்னுங் கிரியாத் அர்பாவிலே சாரான் மரணமடைந்தான்.—ஆபிரகாம் வந்து சாரான் நிமித்தத்துக்கித்துப்புலம்பினான்.—பின்பு ஆபிரகாம் பிரேதத்தைவிட்டெழுந்து, எத்தின் புத்திரருடனே சம்பாவித்து, —நான் உங்களுக்குள்ளே பரதேசியும், புறவாசியுமாயிருக்கிறேன். என்னிடத்திலிருக்கிற சுவத்தை நான் அடக்கம்பண்ணுகிறதற்கு உங்களுக்குள்ளே எனக்குச் சொந்தமாக ஒரு மயானஸ்தானத்தைத் தரவேண்டுமென்றான்.—அதற்கு எத்தின் புத்திரர் ஆபிரகாமைநோக்கி—ஆண்டவரே கேளும், எங்களுக்குள்ளே நீர் மகாபிரபு. எங்கள் பிரேதவறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; எங்களிலொருவனாகிலும் தன் பிரேதவறையில் அந்தப் பிரேதத்தை அடக்கம்பண்ணுவதற்குத் தடைசெய்யாவினென்று சொல்லல்;—

ஆபிரகாம் எழுந்து எத்தின் புத்திரராகிய தேசத்தாருக்குத் தலைகுனிந்து, அவர்களுடனே சம்பாவித்து, என்னிடத்திலிருக்கிற பிரேதத்தைக் காண்படி, நான் அடக்கம்பண்ண நீங்கள் சம்மதித்தால், நீங்கள் எனக்குச் செலிக்கொடுத்து, சோகானுடைய புத்திரராகிய எப்பிரோன், —

தனது நிலத்தின் எல்லையிலுள்ள மப்பேலா என்னுங்குகையை நான் சொந்த மயானஸ்தானமாக்கிக்கொள்ள, அது பெறும்பூரணவிலைக்குத் தரச் சொல்லி, என் நிமித்தம் அவரிடத்திலவேண்டிக் கொள்வீர்களாகவென்று சொன்னான்.—எப்பிரோன், எத்தின் புத்திரரோடே கூட இருந்தான். எத்தியாகிய எப்பிரோன் தன் ஊர்வாசலிற் பிரவேசிக்கும் எத்தின் புத்திரரின்வருங் கேட்கத்தக்கதாக, ஆபிரகாமுக்கு உத்தரமாய், —அல்ல, என் ஆண்டவரே கேளும், அந்த நிலத்தையும், உமக்குத் தருகிறேன்; அதிலிருக்கிற குகையையும் தருகிறேன்; என் சனபுத்திரர் சாட்சியாக அதையும்க்குத் தருகிறேன்; உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்று சொன்னான்.—ஆபிரகாம் அத்தேசத்தாரை வணங்கி, —

யேசு தேசத்துச்சனங்கள் கேட்கத்தக்கதாக எப்பிரோனை நோக்கி, அப்படியானால் என்னைக்கேள், நிலத்தின் விலையைத் தருகிறேன்; என்னிடத்தில் வாங்கிக்கொள்: அவ்விடத்தில் அந்தப்பிரேதத்தை அடக்கம்பண்ணுவேனென்று சொன்னான்.—அதற்கு எப்பிரோன் ஆபிரகாமைநோக்கி, —என்னுண்டவனே கேளும், அந்த நிலம் நா

னாறு வெள்ளிக்காசு பெறும்; அது எனக்கும் உமக்கும் எவ்வளவு, நீர் அந்தச்சுவத்தை அடக்கம்பண்ணுமென்று சொன்னான்.—ஆபிரகாம் எப்பிரோனுடைய சொல்லைக்கேட்டு, எத்தின் புத்திரர்களுக்கு முன்பாக எப்பிரோன் சொன்னபடி, வியாபாரிகள் கொள்ளுகிற விலைப்படி, நானாறு வெள்ளிக்காசை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.—இந்தப்பிரகாரமாக மம்ரேக்குக்கெதிரே யெமப்பேலாவிலுள்ள எப்பிரோனுடைய அந்த நிலமும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெல்லாங்கும்ந்த மரங்கள் யாவும், —அவனாரின் வாய்சலிற் பிரவேசிக்கும் எத்தின் புத்திரர் எல்லாரும் அறியத்தக்கதாய், ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டன.—அதற்குப்பின், ஆபிரகாம் தன் மனைவியாகிய சாரானை மம்ரேக்கு எதிரேயிருக்கிற மப்பேலாவென்னும் நிலத்தின் குகையில் அடக்கம்பண்ணினான்; இதுவே காலான் தேசத்திலுள்ள எப்பிரோன்.—இப்படி எத்தின் உயிர் புத்திரர்களால் அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த மயானஸ்தானமாக உறுதிப்படுத்தப்பட்டன.

உச. அதிகாரம்.

க. ஆபிரகாம் தன் பணிவிடைக்காரனை ஆணையிலித்தல்: யெ. அப்பணிவிடைக்காரன் பிரயானம் பண்ணுகையிற் பிரார்த்தித்தல்: யெ. ரிபெக்கானைக்கண்டு தேவனைத்துதித்தல்: உஅ. அவன் லாபானால் உபசரிக்கப்பட்டல்: கூய. ரிபெக்காவைப் பணிவிடைக்காரன் மணம்பேசல்: வாபானும் பெத்துவேலும் உடன்படல்: கூடு. ரிபெக்கான் பணிவிடைக்காரனுடன் புறப்பட்டல்: கூஉ. ஈசாக்குவினிடத்திற் சேர்தல்.

ஆபிரகாம் விருத்தமாய் நீடிய ஆயுசு பெற்றிருந்தான். யெகோவா ஆபிரகாமைச் சகலகாரியங்களிலேயும் ஆசீர் வதித்துவந்தார்.—ஆபிரகாம் தன்வீட்டிலுள்ளவர்களுக்குள் வயதிலேமுதிர்ந்தவனும், தனக்குண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன்பணிவிடைக்காரனைநோக்கி, —நான் சஞ்சரித்துவருகிற காலான்தேசத்திலுள்ளவர்களின் குமாரத்திகளில், நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல், —என் தேசத்திலிருக்கிற என் உறவின் முறையாரிடத்துக்குப்போய், என் குமாரனாகிய ஈசாக்குக்கு ஒருபெண்கொள்ளு. அதற்கு உன் கையை என் தொடையின் கீழ்வைத்து, வானத்துக்குத் தேவனும், பூமிக்குத் தேவனுமாகிய யெகோவா வைக்கொண்டு, நீ ஆணையிலொவாகவென்று சொன்னான்.—அந்தப் பணிவிடைக்காரன், அவ்விடத்துப் பெண்பெண்பின்னாகி அந்தத்தேசத்துக்கு வரமனதில்லாகிருந்தால், நீர்விட்டுவந்த அந்தத்தேசத்துக்கு உம்மு

(உக. அதி.) (உ) யோச. யச. யெ. நியா. க. யெ. அதி. யெ. யெ. வச. யெ. (ச) அதி. யெ. யெ. க. நாளா. உக. யெ. அப். எ. யெ. (க) அதி. யெ. உ. (ய) அதி. க. ச. உ. யெ. சூத். ச. ச. (யக) உ. சாமு. உ. ச. உ. ச. (யடு) யாத். கூ. யெ. யெ. எசேச. ச. யெ. உ. (யசு) எரே. கூ. உ. க. (யஎ) அதி. உ. யெ. க. அப். எ. யெ. க. (உய) சூத். ச. எ. யெ. கூ. யெ. எரே. கூ. உ. யெ. யெ. (உச. அதி. க.) அதி. யெ. யெ. க. அதி. உ. க. யெ. வச. கூ. யெ. சங். யெ. உ. க. நீதி. யெ. உ. உ. (உ) அதி. யெ. உ. வச. யெ. அதி. கூ. ச. யெ. ச. அதி. ச. எ. உ. க. க. நாளா. உ. க. உ. ச. புலம். யெ. க. (க) அதி. யெ. உ. ச. உ. பா. ச. யெ. யோச. உ. யெ. அதி. உ. ச. கூ. யெ. அதி. உ. ச. ச. அதி. உ. ச. உ. யாத். கூ. ச. யெ. உ. பா. எ. க. (ச) அதி. உ. ச. உ. அதி. யெ. உ. ச.

டைபகுமாரணமீண்டும் அழைத்துப்போகலாமா
 ௬ வென்று அவனிடத்தில் கேட்க;- ஆபிரகாம் அவ
 னைநோக்கி, நீ மீண்டும் என் குமாரனை அங்கேய
 ௭ வைத்துப்போகாதபடி எச்சரிக்கையாயிரு-என்
 னை என்பிதாவின்வீட்டிலும், என்சுற்றத்தாரிருந்
 திறதேசத்திலுயிருந்து அழைத்துவந்தவரும், உன்
 சந்ததிக்கு இந்தேசத்தைத் தருவேனென்று என்
 னோடேசம்பாவுதித்து ஆணையிட்டவரும், வாணத்
 துக்குத்தேவனுமாகிய யெகோவா, நீ அங்
 ௮ கேயிருந்து என் குமாரனுக்கு ஒருபெண் கொண்
 டவரும்படிக்குத் தமது தூதனை உனக்குமுன்பா
 ௯ க அனுப்புவார்.—பெண், உனக்குப் பின்செல்
 லமனதில்வாதிருந்தானேயாகில், இவ்வாணக்கு
 நீக்கவாயிருப்பாய்; ஆதலால் மீண்டும் என் கு
 மாரனைமாத்திரம் அழைத்துப்போகப்படாதென்
 ௧ று சொன்னான்.—அந்தப்பணிவிடைக்காரன் தன்
 கையைத் தன் எசமானனாகிய ஆபிரகாமுடைய
 தொடையின்மீழவைத்து, அந்தக்காரியத்தைக்கு
 ௨ றித்து அவனுக்கு ஆணையிட்டக்கொடுத்தான்.

௩ பின்பு அந்தப்பணிவிடைக்காரன் தன் எச
 மானனுடைய ஒட்டகங்களிற் பத்து ஒட்டகங்
 ௪ களோடே, தன் எசமானனுடையவைகளாய்த்
 தன்வசத்திலிருந்தபொருள்களில்வேண்டியவை
 ௫ களைக் கைப்பற்றி எழுந்து புறப்பட்டுப்போய்,
 ௬ அரமநகரீம் என்னுந் தேசத்தில் நாகோருடைய
 ௭ ஊரிற் செர்ந்து,—சாயங்காலம் ஸ்கிரிகள் தண்
 ௮ னீர் மொள்ளப் புறப்படுமவேனாயிலே, ஊருந்
 ௯ குப் புறப்பாய் நீருள்ள ஒரு கிணற்றருகிலே ஒட்
 ௧ ௨ டகங்களை கிறுத்தி,—என் எசமானன் ஆபிரகா
 ௩ மின் தேவனாகிய யெகோவாவே, இன்
 ௪ தைத்தினம் எனக்குக் காரியஞ் சித்திக்கப்பண்
 ௫ னி, என் எசமானனாகிய ஆபிரகாமின்மேல்
 ௬ தயை செய்தருளும்.—நான் இந்த நீருள்ள கி
 ௭ ணற்றருகிலே கிறுகிறேன்; அந்த ஊராரூடைய
 ௮ பெண்கள் தண்ணீர்மொள்ளப் புறப்பட்டு வரு
 ௯ கிருரீர்கள்.—நான் பானம்பண்ண, உன் குடத்
 ௧ தைச்சாயென்று சொல்லும்பொழுது, நீர் உம்
 ௨ முடைய தாசனாகிய ஈசாக்குக்கு, நியமித்த கன்
 ௩ னிகையே, பானம்பண்ணென்றும், உன் ஒட்
 ௪ டகங்கள் குடிக்கமொண்டு வார்ப்பெனென்றுஞ்
 ௫ சொல்லும்படி அருள்செய்யும். அதனால் என்
 ௬ எசமானனுக்கு அனுக்கிரகஞ் செய்தீரென்பது
 ௭ எனக்கு விளங்குமென்றான்.

௮ அவன் இப்படிச்சொல்லி முடிக்குமுன்னே
 ஆபிரகாமுடைய சகோதரனான நாகோருக்கும்,
 அவன் மனைவி மில்க்காளுக்கும், குமாரனான
 ௯ பெத்துவேலுக்குப் பிறந்த ரிபெக்கான், தன் கு
 ௧ டத்தைத் தன் தோளின்மேல் வைத்துக்கொண்டு
 ௨ க புறப்பட்டுவந்தான்.—அந்தஸ்திரி மிகுந்த அழ

குள்ளவளும் புருஷனையறியாத கன்னிகையுமா
 யிருந்தான். அவன் கிணற்றிலிறங்கித் தன் குடத்
 ௩ தை நிறைத்துக்கொண்டு ஏறிவர,-அந்தப்பணிவி
 ௪ டைக்காரன் ஓடி அவனை எதிர்கொண்டு, உன் கு
 ௫ டத்திலிருக்கிற தண்ணீரிற் கொஞ்சம் நான் பா
 ௬ னம்பண்ணத்தரவேண்டுமென்றான்.—அதற்கவன் யடி
 ௭ என்னுண்டவனே பானம்பண்ணுமென்று, தீவி
 ௮ ரமாய்க் குடத்தைத் தன் கையிலிறக்கிக்கொண்டு,
 ௯ அவனுக்குப் பானம்பண்ணக் கொடுத்தான்.—
 ௧ கொடுத்துமுடிந்தபின், உம்முடைய ஒட்டகங்க
 ௨ டக் குடித்துத்தீரும்பட்டும் அவைகளுக்குமொண்
 ௩ டுவார்ப்பெனென்று சொல்லி,—தீவி ரமாய்த் தன் உயி
 ௪ குடத்துத்தண்ணீரைத் தொட்டியில் ஊற்றிவிட்
 ௫ டி, பின்னு மொண்டுகொள்ளக் கிணற்றுக்கோ
 ௬ டி, அவனுடைய ஒட்டகங்களெல்லாவற்றிற்கு
 ௭ மொண்டுவார்த்தான்.—அந்த மனிதன் அவனைக் உக
 ௮ குறித்து ஆச்சரியப்பட்டுத் தன் பிரயாணத்தை
 ௯ யெகோவா அனுகூலப்படுத்தினாரோ, இவ்
 ௧ லையோவென்று அறியும் வண்ணம் மெளனமா
 ௨ யிருந்தான்.—ஒட்டகங்கள் குடித்தொழிந்தபின், உக
 ௩ அந்தமனிதன் அரைவேக்கல் எடைகொண்ட
 ௪ பொற்றொங்கணியையும், அவன் கைக்குப் பத்து
 ௫ ஷக்கல் எடைகொண்ட இரண்டுபொற்சரி
 ௬ களையுமெடுத்து,—நீ யாருடையமகள், அதை யெ உக
 ௭ னக்குச்சொல்லு; நாய்கள் உன் பிதாவின்வீட்
 ௮ டில் இராத்தங்குவதற்கு இடமுண்டாஎன்றான்.—
 ௯ அதற்கு அவன், நான் நாகோருக்கும் மில்க்காளுக்
 ௧ ௨ சும் புத்திரனாகிய பெத்துவேலின் மகனென்று
 ௩ சொன்னதுமன்றி,—எங்களிடத்திலே வைக்கோஉடு
 ௪ லும், உணவும், வேண்டிய அளவும் இருக்கின்றன;
 ௫ இராத்தங்குவதற்கு இடமும் உண்டென்றான்.—
 ௬ அந்த மனிதன் தலைவணக்கி யெகோவா உக
 ௭ வைத் தொழுதுகொண்டு,—எனது பிரயாணத் உக
 ௮ திலே யெகோவா என்னை என் எசமானனு
 ௯ டையவீட்டிற்சேர்வித்தார். அவர் என் எசமான
 ௧ னுக்குத்தயையுஞ் சத்தியமுங்காட்டுவதிலொழி
 ௨ யவில்லை, என் எசமானன் ஆபிரகாமின் தேவ
 ௩ னாகிய யெகோவா ஸ்தோத்திரிக்கப்பட்டக்
 ௪ கடவொன்றான்.

அந்தக்கன்னிகை ஒடித் தன்மாதாவின் வீட்டி உடி
 ௨ லுள்ளவர்களுக்கு நடந்த காரியங்களை யறிவித்
 ௩ தான்.—ரிபெக்காளுக்கு ஒரு சகோதரனிருந்த உக
 ௪ தான்; அவனுக்கு லாபான் என்றுபெர். அந்தலா
 ௫ பான் கிணற்றினருகேயிருந்த அந்தமனிதனிடத்
 ௬ திற்கு ஓடினான்.—அவன் தன் சகோதரி தரித் கூய
 ௭ திருந்த அந்தத்தொங்கணியையும், அவன் கைக
 ௮ ளிலிருந்த சரிகளையும் பார்த்து, அந்த மனிதன்
 ௯ என்னுடனே இப்படிப் பேசினுனென்று தன்
 ௧ சகோதரி ரிபெக்கான்சொன்ன வார்த்தைகளைக்

(௭) அதி. ௨௨. ௧. அதி. ௨௨. ௭. யாத். ௧௨. ௧௬. அப். ௭. ௧௧. யாத். ௨௬. ௨௫. ௨௬. எபி. ௧. ௨௪. (௮) யோசு. ௨. ௨௫. ௨௬. (௯) யோசு. ௨. ௨௭. ௨௮. யாத். ௧௬. ௨௭. ௨௮. நிசி. ௧. ௨௬. சங். ௧௬. ௧௭. (௧௦) வசு. ௪. ௧. அதி. ௨௨. ௧. யாத். ௨. ௧௬. (௧௧) நியா. ௧. ௧௭. ௧௮. ௧௯. ௨௦. ௨௧. ௨௨. ௨௩. ௨௪. ௨௫. ௨௬. ௨௭. ௨௮. ௨௯. ௩௦. ௩௧. ௩௨. ௩௩. ௩௪. ௩௫. ௩௬. ௩௭. ௩௮. ௩௯. ௪௦. ௪௧. ௪௨. ௪௩. ௪௪. ௪௫. ௪௬. ௪௭. ௪௮. ௪௯. ௫௦. ௫௧. ௫௨. ௫௩. ௫௪. ௫௫. ௫௬. ௫௭. ௫௮. ௫௯. ௬௦. ௬௧. ௬௨. ௬௩. ௬௪. ௬௫. ௬௬. ௬௭. ௬௮. ௬௯. ௭௦. ௭௧. ௭௨. ௭௩. ௭௪. ௭௫. ௭௬. ௭௭. ௭௮. ௭௯. ௮௦. ௮௧. ௮௨. ௮௩. ௮௪. ௮௫. ௮௬. ௮௭. ௮௮. ௮௯. ௯௦. ௯௧. ௯௨. ௯௩. ௯௪. ௯௫. ௯௬. ௯௭. ௯௮. ௯௯. ௧௦௦. ௧௦௧. ௧௦௨. ௧௦௩. ௧௦௪. ௧௦௫. ௧௦௬. ௧௦௭. ௧௦௮. ௧௦௯. ௧௧௦. ௧௧௧. ௧௧௨. ௧௧௩. ௧௧௪. ௧௧௫. ௧௧௬. ௧௧௭. ௧௧௮. ௧௧௯. ௧௨௦. ௧௨௧. ௧௨௨. ௧௨௩. ௧௨௪. ௧௨௫. ௧௨௬. ௧௨௭. ௧௨௮. ௧௨௯. ௧௩௦. ௧௩௧. ௧௩௨. ௧௩௩. ௧௩௪. ௧௩௫. ௧௩௬. ௧௩௭. ௧௩௮. ௧௩௯. ௧௪௦. ௧௪௧. ௧௪௨. ௧௪௩. ௧௪௪. ௧௪௫. ௧௪௬. ௧௪௭. ௧௪௮. ௧௪௯. ௧௫௦. ௧௫௧. ௧௫௨. ௧௫௩. ௧௫௪. ௧௫௫. ௧௫௬. ௧௫௭. ௧௫௮. ௧௫௯. ௧௬௦. ௧௬௧. ௧௬௨. ௧௬௩. ௧௬௪. ௧௬௫. ௧௬௬. ௧௬௭. ௧௬௮. ௧௬௯. ௧௭௦. ௧௭௧. ௧௭௨. ௧௭௩. ௧௭௪. ௧௭௫. ௧௭௬. ௧௭௭. ௧௭௮. ௧௭௯. ௧௮௦. ௧௮௧. ௧௮௨. ௧௮௩. ௧௮௪. ௧௮௫. ௧௮௬. ௧௮௭. ௧௮௮. ௧௮௯. ௧௯௦. ௧௯௧. ௧௯௨. ௧௯௩. ௧௯௪. ௧௯௫. ௧௯௬. ௧௯௭. ௧௯௮. ௧௯௯. ௨௦௦. ௨௦௧. ௨௦௨. ௨௦௩. ௨௦௪. ௨௦௫. ௨௦௬. ௨௦௭. ௨௦௮. ௨௦௯. ௨௧௦. ௨௧௧. ௨௧௨. ௨௧௩. ௨௧௪. ௨௧௫. ௨௧௬. ௨௧௭. ௨௧௮. ௨௧௯. ௨௨௦. ௨௨௧. ௨௨௨. ௨௨௩. ௨௨௪. ௨௨௫. ௨௨௬. ௨௨௭. ௨௨௮. ௨௨௯. ௨௩௦. ௨௩௧. ௨௩௨. ௨௩௩. ௨௩௪. ௨௩௫. ௨௩௬. ௨௩௭. ௨௩௮. ௨௩௯. ௨௪௦. ௨௪௧. ௨௪௨. ௨௪௩. ௨௪௪. ௨௪௫. ௨௪௬. ௨௪௭. ௨௪௮. ௨௪௯. ௨௫௦. ௨௫௧. ௨௫௨. ௨௫௩. ௨௫௪. ௨௫௫. ௨௫௬. ௨௫௭. ௨௫௮. ௨௫௯. ௨௬௦. ௨௬௧. ௨௬௨. ௨௬௩. ௨௬௪. ௨௬௫. ௨௬௬. ௨௬௭. ௨௬௮. ௨௬௯. ௨௭௦. ௨௭௧. ௨௭௨. ௨௭௩. ௨௭௪. ௨௭௫. ௨௭௬. ௨௭௭. ௨௭௮. ௨௭௯. ௨௮௦. ௨௮௧. ௨௮௨. ௨௮௩. ௨௮௪. ௨௮௫. ௨௮௬. ௨௮௭. ௨௮௮. ௨௮௯. ௨௯௦. ௨௯௧. ௨௯௨. ௨௯௩. ௨௯௪. ௨௯௫. ௨௯௬. ௨௯௭. ௨௯௮. ௨௯௯. ௩௦௦. ௩௦௧. ௩௦௨. ௩௦௩. ௩௦௪. ௩௦௫. ௩௦௬. ௩௦௭. ௩௦௮. ௩௦௯. ௩௧௦. ௩௧௧. ௩௧௨. ௩௧௩. ௩௧௪. ௩௧௫. ௩௧௬. ௩௧௭. ௩௧௮. ௩௧௯. ௩௨௦. ௩௨௧. ௩௨௨. ௩௨௩. ௩௨௪. ௩௨௫. ௩௨௬. ௩௨௭. ௩௨௮. ௩௨௯. ௩௩௦. ௩௩௧. ௩௩௨. ௩௩௩. ௩௩௪. ௩௩௫. ௩௩௬. ௩௩௭. ௩௩௮. ௩௩௯. ௩௪௦. ௩௪௧. ௩௪௨. ௩௪௩. ௩௪௪. ௩௪௫. ௩௪௬. ௩௪௭. ௩௪௮. ௩௪௯. ௩௫௦. ௩௫௧. ௩௫௨. ௩௫௩. ௩௫௪. ௩௫௫. ௩௫௬. ௩௫௭. ௩௫௮. ௩௫௯. ௩௬௦. ௩௬௧. ௩௬௨. ௩௬௩. ௩௬௪. ௩௬௫. ௩௬௬. ௩௬௭. ௩௬௮. ௩௬௯. ௩௭௦. ௩௭௧. ௩௭௨. ௩௭௩. ௩௭௪. ௩௭௫. ௩௭௬. ௩௭௭. ௩௭௮. ௩௭௯. ௩௮௦. ௩௮௧. ௩௮௨. ௩௮௩. ௩௮௪. ௩௮௫. ௩௮௬. ௩௮௭. ௩௮௮. ௩௮௯. ௩௯௦. ௩௯௧. ௩௯௨. ௩௯௩. ௩௯௪. ௩௯௫. ௩௯௬. ௩௯௭. ௩௯௮. ௩௯௯. ௪௦௦. ௪௦௧. ௪௦௨. ௪௦௩. ௪௦௪. ௪௦௫. ௪௦௬. ௪௦௭. ௪௦௮. ௪௦௯. ௪௧௦. ௪௧௧. ௪௧௨. ௪௧௩. ௪௧௪. ௪௧௫. ௪௧௬. ௪௧௭. ௪௧௮. ௪௧௯. ௪௨௦. ௪௨௧. ௪௨௨. ௪௨௩. ௪௨௪. ௪௨௫. ௪௨௬. ௪௨௭. ௪௨௮. ௪௨௯. ௪௩௦. ௪௩௧. ௪௩௨. ௪௩௩. ௪௩௪. ௪௩௫. ௪௩௬. ௪௩௭. ௪௩௮. ௪௩௯. ௪௪௦. ௪௪௧. ௪௪௨. ௪௪௩. ௪௪௪. ௪௪௫. ௪௪௬. ௪௪௭. ௪௪௮. ௪௪௯. ௪௫௦. ௪௫௧. ௪௫௨. ௪௫௩. ௪௫௪. ௪௫௫. ௪௫௬. ௪௫௭. ௪௫௮. ௪௫௯. ௪௬௦. ௪௬௧. ௪௬௨. ௪௬௩. ௪௬௪. ௪௬௫. ௪௬௬. ௪௬௭. ௪௬௮. ௪௬௯. ௪௭௦. ௪௭௧. ௪௭௨. ௪௭௩. ௪௭௪. ௪௭௫. ௪௭௬. ௪௭௭. ௪௭௮. ௪௭௯. ௪௮௦. ௪௮௧. ௪௮௨. ௪௮௩. ௪௮௪. ௪௮௫. ௪௮௬. ௪௮௭. ௪௮௮. ௪௮௯. ௪௯௦. ௪௯௧. ௪௯௨. ௪௯௩. ௪௯௪. ௪௯௫. ௪௯௬. ௪௯௭. ௪௯௮. ௪௯௯. ௫௦௦. ௫௦௧. ௫௦௨. ௫௦௩. ௫௦௪. ௫௦௫. ௫௦௬. ௫௦௭. ௫௦௮. ௫௦௯. ௫௧௦. ௫௧௧. ௫௧௨. ௫௧௩. ௫௧௪. ௫௧௫. ௫௧௬. ௫௧௭. ௫௧௮. ௫௧௯. ௫௨௦. ௫௨௧. ௫௨௨. ௫௨௩. ௫௨௪. ௫௨௫. ௫௨௬. ௫௨௭. ௫௨௮. ௫௨௯. ௫௩௦. ௫௩௧. ௫௩௨. ௫௩௩. ௫௩௪. ௫௩௫. ௫௩௬. ௫௩௭. ௫௩௮. ௫௩௯. ௫௪௦. ௫௪௧. ௫௪௨. ௫௪௩. ௫௪௪. ௫௪௫. ௫௪௬. ௫௪௭. ௫௪௮. ௫௪௯. ௫௫௦. ௫௫௧. ௫௫௨. ௫௫௩. ௫௫௪. ௫௫௫. ௫௫௬. ௫௫௭. ௫௫௮. ௫௫௯. ௫௬௦. ௫௬௧. ௫௬௨. ௫௬௩. ௫௬௪. ௫௬௫. ௫௬௬. ௫௬௭. ௫௬௮. ௫௬௯. ௫௭௦. ௫௭௧. ௫௭௨. ௫௭௩. ௫௭௪. ௫௭௫. ௫௭௬. ௫௭௭. ௫௭௮. ௫௭௯. ௫௮௦. ௫௮௧. ௫௮௨. ௫௮௩. ௫௮௪. ௫௮௫. ௫௮௬. ௫௮௭. ௫௮௮. ௫௮௯. ௫௯௦. ௫௯௧. ௫௯௨. ௫௯௩. ௫௯௪. ௫௯௫. ௫௯௬. ௫௯௭. ௫௯௮. ௫௯௯. ௬௦௦. ௬௦௧. ௬௦௨. ௬௦௩. ௬௦௪. ௬௦௫. ௬௦௬. ௬௦௭. ௬௦௮. ௬௦௯. ௬௧௦. ௬௧௧. ௬௧௨. ௬௧௩. ௬௧௪. ௬௧௫. ௬௧௬. ௬௧௭. ௬௧௮. ௬௧௯. ௬௨௦. ௬௨௧. ௬௨௨. ௬௨௩. ௬௨௪. ௬௨௫. ௬௨௬. ௬௨௭. ௬௨௮. ௬௨௯. ௬௩௦. ௬௩௧. ௬௩௨. ௬௩௩. ௬௩௪. ௬௩௫. ௬௩௬. ௬௩௭. ௬௩௮. ௬௩௯. ௬௪௦. ௬௪௧. ௬௪௨. ௬௪௩. ௬௪௪. ௬௪௫. ௬௪௬. ௬௪௭. ௬௪௮. ௬௪௯. ௬௫௦. ௬௫௧. ௬௫௨. ௬௫௩. ௬௫௪. ௬௫௫. ௬௫௬. ௬௫௭. ௬௫௮. ௬௫௯. ௬௬௦. ௬௬௧. ௬௬௨. ௬௬௩. ௬௬௪. ௬௬௫. ௬௬௬. ௬௬௭. ௬௬௮. ௬௬௯. ௬௭௦. ௬௭௧. ௬௭௨. ௬௭௩. ௬௭௪. ௬௭௫. ௬௭௬. ௬௭௭. ௬௭௮. ௬௭௯. ௬௮௦. ௬௮௧. ௬௮௨. ௬௮௩. ௬௮௪. ௬௮௫. ௬௮௬. ௬௮௭. ௬௮௮. ௬௮௯. ௬௯௦. ௬௯௧. ௬௯௨. ௬௯௩. ௬௯௪. ௬௯௫. ௬௯௬. ௬௯௭. ௬௯௮. ௬௯௯. ௭௦௦. ௭௦௧. ௭௦௨. ௭௦௩. ௭௦௪. ௭௦௫. ௭௦௬. ௭௦௭. ௭௦௮. ௭௦௯. ௭௧௦. ௭௧௧. ௭௧௨. ௭௧௩. ௭௧௪. ௭௧௫. ௭௧௬. ௭௧௭. ௭௧௮. ௭௧௯. ௭௨௦. ௭௨௧. ௭௨௨. ௭௨௩. ௭௨௪. ௭௨௫. ௭௨௬. ௭௨௭. ௭௨௮. ௭௨௯. ௭௩௦. ௭௩௧. ௭௩௨. ௭௩௩. ௭௩௪. ௭௩௫. ௭௩௬. ௭௩௭. ௭௩௮. ௭௩௯. ௭௪௦. ௭௪௧. ௭௪௨. ௭௪௩. ௭௪௪. ௭௪௫. ௭௪௬. ௭௪௭. ௭௪௮. ௭௪௯. ௭௫௦. ௭௫௧. ௭௫௨. ௭௫௩. ௭௫௪. ௭௫௫. ௭௫௬. ௭௫௭. ௭௫௮. ௭௫௯. ௭௬௦. ௭௬௧. ௭௬௨. ௭௬௩. ௭௬௪. ௭௬௫. ௭௬௬. ௭௬௭. ௭௬௮. ௭௬௯. ௭௭௦. ௭௭௧. ௭௭௨. ௭௭௩. ௭௭௪. ௭௭௫. ௭௭௬. ௭௭௭. ௭௭௮. ௭௭௯. ௭௮௦. ௭௮௧. ௭௮௨. ௭௮௩. ௭௮௪. ௭௮௫. ௭௮௬. ௭௮௭. ௭௮௮. ௭௮௯. ௭௯௦. ௭௯௧. ௭௯௨. ௭௯௩. ௭௯௪. ௭௯௫. ௭௯௬. ௭௯௭. ௭௯௮. ௭௯௯. ௮௦௦. ௮௦௧. ௮௦௨. ௮௦௩. ௮௦௪. ௮௦௫. ௮௦௬. ௮௦௭. ௮௦௮. ௮௦௯. ௮௧௦. ௮௧௧. ௮௧௨. ௮௧௩. ௮௧௪. ௮௧௫. ௮௧௬. ௮௧௭. ௮௧௮. ௮௧௯. ௮௨௦. ௮௨௧. ௮௨௨. ௮௨௩. ௮௨௪. ௮௨௫. ௮௨௬. ௮௨௭. ௮௨௮. ௮௨௯. ௮௩௦. ௮௩௧. ௮௩௨. ௮௩௩. ௮௩௪. ௮௩௫. ௮௩௬. ௮௩௭. ௮௩௮. ௮௩௯. ௮௪௦. ௮௪௧. ௮௪௨. ௮௪௩. ௮௪௪. ௮௪௫. ௮௪௬. ௮௪௭. ௮௪௮. ௮௪௯. ௮௫௦. ௮௫௧. ௮௫௨. ௮௫௩. ௮௫௪. ௮௫௫. ௮௫௬. ௮௫௭. ௮௫௮. ௮௫௯. ௮௬௦. ௮௬௧. ௮௬௨. ௮௬௩. ௮௬௪. ௮௬௫. ௮௬௬. ௮௬௭. ௮௬௮. ௮௬௯. ௮௭௦. ௮௭௧. ௮௭௨. ௮௭௩. ௮௭௪. ௮௭௫. ௮௭௬. ௮௭௭. ௮௭௮. ௮௭௯. ௮௮௦. ௮௮௧. ௮௮௨. ௮௮௩. ௮௮௪. ௮௮௫. ௮௮௬. ௮௮௭. ௮௮௮. ௮௮௯. ௮௯௦. ௮௯௧. ௮௯௨. ௮௯௩. ௮௯௪. ௮௯௫. ௮௯௬. ௮௯௭. ௮௯௮. ௮௯௯. ௯௦௦. ௯௦௧. ௯௦௨. ௯௦௩. ௯௦௪. ௯௦௫. ௯௦௬. ௯௦௭. ௯௦௮. ௯௦௯. ௯௧௦. ௯௧௧. ௯௧௨. ௯௧௩. ௯௧௪. ௯௧௫. ௯௧௬. ௯௧௭. ௯௧௮. ௯௧௯. ௯௨௦. ௯௨௧. ௯௨௨. ௯௨௩. ௯௨௪. ௯௨௫. ௯௨௬. ௯௨௭. ௯௨௮. ௯௨௯. ௯௩௦. ௯௩௧. ௯௩௨. ௯௩௩. ௯௩௪. ௯௩௫. ௯௩௬. ௯௩௭. ௯௩௮. ௯௩௯. ௯௪௦. ௯௪௧. ௯௪௨. ௯௪௩. ௯௪௪. ௯௪௫. ௯௪௬. ௯௪௭. ௯௪௮. ௯௪௯. ௯௫௦. ௯௫௧. ௯௫௨. ௯௫௩. ௯௫௪. ௯௫௫. ௯௫௬. ௯௫௭. ௯௫௮. ௯௫௯. ௯௬௦. ௯௬௧. ௯௬௨. ௯௬௩. ௯௬௪. ௯௬௫. ௯௬௬. ௯௬௭. ௯௬௮. ௯௬௯. ௯௭௦. ௯௭௧. ௯௭௨. ௯௭௩. ௯௭௪. ௯௭௫. ௯௭௬. ௯௭௭. ௯௭௮. ௯௭௯. ௯௮௦. ௯௮௧. ௯௮௨. ௯௮௩. ௯௮௪. ௯௮௫. ௯௮௬. ௯௮௭. ௯௮௮. ௯௮௯. ௯௯௦. ௯௯௧. ௯௯௨. ௯௯௩. ௯௯௪. ௯௯௫. ௯௯௬. ௯௯௭. ௯௯௮. ௯௯௯. ௧௦௦௦.

உஉ ஏற்படுத்துவேனென்றார்.—சம்பாஷனை முடிந்த பின் தேவன் ஆபிரகாமைவிட்டுமூந்தருளி னார்.

உ௩ அப்பொழுது ஆபிரகாம் தன்புத்திரன் இஷ்டமவேலும், தன்வீட்டிற்குப்பிறந்த சகலரும், தான் பணத்திற்குக்கொண்ட அனைவரும் உட்பட, தன் வீட்டிலுள்ளவர்களில் ஆண்மக்கள் யாவரையுஞ்சேர்த்து, ஆபிரகாம் தனக்குத் தேவன் சொல்லியபிரகாரம், அவர்களுடைய அக்கிரசருமமாயிசத்தை, அந்நாளிலே விருத்தசேதனம் பண்ணி உச னான்.—ஆபிரகாமுடைய அக்கிரசருமமாயிசம் விருத்தசேதனம் பண்ணப்பட்டபொழுது, அவ உடுனுக்குத்தொண்ணூற்றொன்பது வயது.—அவனுடைய புத்திரனாகிய இஷ்டமவேலினுடைய அக்கிரசருமமாயிசம் விருத்தசேதனம்பண்ணப்பட்ட உ௪ பொழுது அவனுக்குப் பதின்மூன்றுவயது.—ஒரு தினத்திலேதானே ஆபிரகாமும், அவன்புத்திரனாகிய இஷ்டமவேலும், விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.—வீட்டிற்குப்பிறந்தவர்களும் அன்னியரிடத்திற் பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களாகிய அவன்வீட்டுமனிதர்களைல்லாரும், அவனோடே விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.

யு. அதிகாரம்.

௧. ஆபிரகாம் தேவதூதர் மூவரை உபசரித்தல். அவர்கள் அவனோடு சம்பாஷித்தல்: யெ. சோதோயின் சங்காரம் ஆபிரகாமுக்கு அறிவிக்கப்பட்டல்: உஉ. சோதோயின் இரட்சிப்புக்காக ஆபிரகாம் விண்ணப்பஞ்செய்தல்.

யெ கோவா, மம்ரேயின் சமூயியிலே அவனுக்குத்தரிசீனயானார். ஒருநாள் அவன் உஷ்டணவேளையில் கூடாரவாசலிலேயிருந்துகொண்டே,—ஏறிட்டுப்பார்த்தான்; அப்பொழுது மூன்று புருஷர் அவனுக்ககிரே நின்றார்கள்; கண்டபுருஷரிடத்தில் அவன் கூடாரவாசலவிட்டு அவர்களுக்கெதிர்கொண்டோடிப் பூமிக்கு நேராய்த் தாழ்ந்துவணங்கி,—ஆண்டவரே எனக்கு அனுக்கிரகஞ்செய்யச் சித்தமானால் அடியேனைவிட்டு நீங்காதிருப்பீராக.—கொஞ்சந்நண்ணீர்கொண்டுவரட்டும்; உங்கள் பாதங்களைச்சுத்திபண்ணி மரத்தின்கீழிருந்து இளைப்பாறுங்கள்.—நீங்கள் உங்களிருதயங்களைக்குளிரப்பண்ண, ஒரு துண்டு அப்பல் கொண்டுவருகிறேன்; அதற்குப்பின்பு நீங்கள் போகலாம்; இதற்காகவே அடியேனிடத்திற்கு நடந்துவந்தீர்களென்றான். அதற்கவர்கள், நீ சொன்னபடி செய்யென்றார்கள்.—ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில்போய்ச் சாரானோக்கி, நீ விரைந்து மூன்றுபடி மெல்லியமாவெடுத்துப் பிசைந்து, அப்பங்களைச் சுடென்

றான்.—ஆபிரகாம் மாட்டுமந்தைக்கோடி ஒரு நல்ல இளங்கன்றைப்பிடித்து, பணிவிடைக்காரன்கையிலே கொடுத்தான்: அவனும் அதைவிரைவில் சமைத்தான்.—அவன் வெண்ணெயையும், அபாலையும், தான் சமைப்பித்த கன்றையுமெடுத்து, அவர்கள் முன்பாகவைத்தான்: தானும் மரத்தின்கீழே அவர்களருகே நின்றான். அவர்கள் புசித்தார்கள்.—அவர்கள் அவனிடத்தில், உன் கமனைவியாகிய சாரான் எங்கேயென்று கேட்க; கூடாரத்திலேயிருக்கிறாளென்றான்.—அவர், ஒரு உற்பவகாலத்தளவில் நிச்சயமாகவே உன்னிடத்துக்குத் திரும்பிவருவேன்; உன் மனைவியாகிய சாரான் ஒரு புத்திரனைப்பெறுவானென்றார். சாரான் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் கேட்டுக்கொண்டிருந்தான்.—அக்காலத்தில் யெ ஆபிரகாமும், சாரானும், மிகவும் வயதுசென்ற விருத்தாப்பியர். சாரானுக்கு இவ்விலக்கம் ஒழிந்துபோயிற்று.—அதனால் சாரான் தன்னுள்ளேநகைத்து, நான் விருத்தையாயிருக்க எனக்கு மகிழ்ச்சியாகுமா. என்னாயகனும் விருத்தனேயென்றான்.—யெ கோவா ஆபிரகாமை நோக்கி, சாரான், விருத்தையாகிய நான் பிள்ளைபெறுவது மெய்யோவென்று நகைப்பானேன்.—யெ யெ கோவாவுக்கு அரிய காரியமுண்டா. ஒரு உற்பவகாலத்தளவில் உன்னிடத்திற்கு நியமித்தபடி திரும்பிவருவேன், அப்பொழுது சாரான் ஒருபுத்திரனைப் பெறுவான் என்றார்.—சாரான் யெடுபயந்து, நான் நகைக்கவில்லையென்று மறுத்தான். அவர், இல்லை, நீ நகைத்தாய் என்றார்.

பின்பு அந்தப்புருஷர்கள் எழுந்து அவ்விடம் யெவிட்டுச் சோதோமை நோக்கிப்போனார்கள்; ஆபிரகாமும் அவர்களுடனேபோய் வழிவிட்டனுப்பினான்.—அப்பொழுது யெ கோவா, நான் யெசெய்வதை ஆபிரகாமுக்கு மறைக்கலாமா—அவ யெனில்மேன்மையாய்ப் பரக்கிரமமுமுள்ள ஒருசாதிதோன்றும்; அவன்மூலமாய்ப் பூமியிலுள்ள சகல சாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.—அவனுக்கு யெ அருளியவாக்கையெ கோவா நிறைவேற்றும்படி, ஆபிரகாம் தனக்குப்பின்வரும் தன் சந்ததிகளுக்கும், தன் வீட்டாருக்குக்கட்டளையிட; அவர்களும் நீதியையும், நியாயத்தையுஞ்செய்பவர்களாகி, யெ கோவா வின்மாரக்கத்தைக்காத்து நடந்துகொள்வார்களென்பதை அறிவேன் என்றார்.—பின்பு, யெ கோவா சோதோம்கொடையெ ராவின் ஓலம் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவுங்கொடியிருப்பதினாலும்,—நான் இறங்கி என்னிடத்தில் வந்து சார்ந்த ஒ உகலத்தின்படி அவர்கள் செய்தார்களோ, இல்லை

(உஎ) அதி.யெ.யெ. (யெ. அதி. ௧.) அதி.யெ.யெ. அதி.யெ.யெ. (உ) எபி.யெ.உ. அதி.யெ.க. க.பேதுரு.ச.க. (ச) அதி.யெ.உ. அதி.சக.உச. (இ) நியா.ச.யெ. நியா.யெ.இ அதி.யெ.அ. (அ) அதி.யெ.க. (க) அதி.உச.க.எ. (ய) வச.யெ. உ.இரா.ச.யெ. ரோ.க.க. (யெ) அதி.யெ.யெ. ரோ.ச.யெ. எபி.யெ.யெ. அதி.க.க.இ. (யெ) ஊக்.க. யெ. க.பேதுரு.க.ச. (யெ) எரே.க.உ.யெ. சக.அ.ச. மத்.க.க. மத்.யெ.உச. ஊக்.க.க.எ. (யெ) ரோ.யெ.உச. (யெ) சங்.உ.யெ. ஆமோ.க.எ. யோவா.யெ.யெ. (யெ) அதி.யெ.க. அப்.க.உ.இ. கலா.க.அ. (யெ) யோச.உச.யெ. எபே.ச.ச. (உய) அதி.ச.யெ. அதி.யெ.யெ. யாக்.இ.ச. (உக) அதி.யெ.இ. யாக்.க.அ. யோச.உஉ.உஉ. ஊக்.யெ.யெ. உ.கொரி.யெ.யெ.

யோவென்று, பார்த்திவேனென்று சொன்னார். ௨௨ அந்தப்புருஷர்கள் அவ்விடம்விட்டுச் சோதோமை கோக்கிப்போனார்கள். ஆபிரகாமோ, பின்னும் யெகோவாவுக்கு முன்பாக நின் உருள்.—ஆபிரகாம் சமீபமாய்ச்சேர்ந்து, தன்மார் உருள் ரோடே சன்மார்க்கரையுஞ் சங்கரிப்பீரா—அந்த நகரத்திற் சன்மார்க்கராய் ஐம்பதுபேர் இருப்பார்களானால், அங்குள்ள சன்மார்க்கர் ஐம்பதுபேர்சியித்தம் அந்தத் தலத்தை யழியாமல் விட்டு உகிடாநா—தன்மார்க்கரோடே சன்மார்க்கரையுஞ் சங்கரிப்பது உமக்குத் தூரமாகவேயிருக்கும்; சன்மார்க்கரையும், தன்மார்க்கரையும், சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாகவேயிருக்கும்; பூமிமுழுமைக்கும் நியாயாதிபதி, நியாயச் சூதாசெய்யாமல் விடுவாரோ என்றான்.—அதற்கு யெகோவா, சோதோம்கரத்தில்சன்மார்க்கர் ஐம்பதுபேரைக்கண்டால், நான் அவர்களின் சியித்தம் அந்தலத்தார்யாவரையுஞ்சங்கரியாமல்விட்டு உகிடெனென்றார்.—ஆபிரகாம், நான் தானுக்கு சாம்பலுமாயிருந்தும், என் ஆண்டவருடனே பேசத்துணிந்தேன்.—சன்மார்க்கர் ஐம்பதுபேருக்கு ஐந்துபேர் குறைத்தாலோ, ஐந்துபேர் குறைவென்று அந்த நகரத்தார்யாவரையுஞ் சங்கரிப்பீரா என்றான். அதற்கு அவர், சன்மார்க்கர் காற்பத்தைந்துபேரை அங்கே கண்டால், சங்கரிக்கமாட்டேனென்றார்.—பின்னும் அவன் அவருடனே பேசி, காற்பதுபேர் அங்கே காணப்பட்டாலோ வென்றான். அதற்கு அவர், காற்பதுபேரிருந்தால் கூடு செய்யெனென்றார்.—அவன், நான் மேலும் பேசினாலும் என் ஆண்டவர் கோபிக்கவேண்டாம்; முப்பதுபேர் அங்கே காணப்பட்டாலோ வென்றான். அதற்கு அவர், முப்பதுபேரை அங்கே கூடு கண்டால் செய்யெனென்றார்.—அவன், என் ஆண்டவருடனே இன்னும் நான் பேசத்துணிகிறேன். இருபதுபேர் அங்கே காணப்பட்டாலோ வென்று சொல்ல; அவர், இருபதுபேரிருந்தால் அழிக்கமாட்டேனென்றார்.—பின்னும் அவன், ஆண்டவருக்குக் கோபம்வரா திருப்பதாக; நான் இன்னும் ஒருதரமாத்திரம் பேசுகிறேன்; பத்துபேர் அங்கே காணப்பட்டாலோ வென்று சொல்ல; அவர், பத்துபேரிருந்தாலும் அழிக்கமாட்டேனென்றார்.—யெகோவா ஆபிரகாமுடனே சம்பாவித்து முடித்த மாத்திரத்திலே புறப்பட்டுப்போனார். ஆபிரகாமும் தன்முகையே இருத்திற் குத்திரும்பினான்.

யுக. அதிகாரம்.

௧. தூதர் இருவர் லோத்துவினிட்டுத்திற்சேர்தல்: ச. சோதோம்கரத்தார் அவர்களுக்குத் தீமைசெய்ய யத்துணிதல்: ௨௨. லோத்தும் அவன் புத்திரிக

ளிருவரும் இரட்சிக்கப்படல்: ௨௪. சோதோம்கரத்தாரும் லோத்தின்மனைவியுஞ் சங்கரிக்கப்படல்: ௩௦. லோத்துவும், அவனுடைய இரண்டுகுமாரத்திகளும், முறைகேடாய் நடந்து மோவாபியர் அம்மோனியர் என்னும் இரண்டு சொதிகளின் பூர்வ பிதாக்களைப்பெறுதல்.

சாயக்காலத்தில் தேவதூதரிருவர் சோதோமிற்கு சேர்ந்தார்கள். லோத்து சோதோமின்வாசலிலிருந்தான் அவர்களைக் கண்டு லோத்து எழுந்து எதிர்கொண்டு, பூமிக்குநேராய்த் தாழ்ந்து வணங்கி,—என்பிரபுகளே அடியேனுடைய வீட்டிலே நீங்கள் பிரவேசித்து உங்கள் பாதங்களைச் சத்திபண்ணி, இராத்தங்கிக் காலையில் எழுந்து பிரயாணஞ் செய்யலாமென்றான். அதற்கு அவர்கள், இல்லை, இராமுமுவுதம் வீதியிலே தங்குவோமென்றார்கள்.—அவன் அவர்களை மிகவும் நெருக்கிக் கேட்டதினால் அவனிடத்துக்குத் திரும்பி, அவன் வீட்டிற் பிரவேசித்தார்கள்; அவன் புளிப்பில்லாத அப்பங்களைச்சூட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான்: அவர்கள் புசித்தார்கள்.—அவர்கன்படுக்குமுன், சோதோம்கரத்தில் வாலிபர்முதல், சிறுவர்வரைக்குமுள்ள சனங்களைவரும், நான்கு திசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச்சூழ்ந்துகொண்டு,—லோத்தைக் கூப்பிட்டு, இன்றிரவிலே உன்னிடத்தில் வந்திருக்கிற மனிதர் எங்கே. நான்கள் அவர்களையறியும்படிக்கு, அவர்களை எங்களிடத்துக்கு வெளியே கொண்டுவா வென்றார்கள்.—அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே அவர்களிடத்திற் போய், கதவைப்பூட்டிக்கொண்டு,—என் சகோதரரே, ஆ! அவ்வளவு தூர்க்கிரியையைச்செய்யா திருங்கள்.—கேளுங்கள், புருஷரையறியாத என் குமாரத்திகள் இரண்டுபேரிருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்துக்கு வெளியேகொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படிசெய்யுங்கள்; இந்தப்புருஷர் என்னுடைய தாழ்வாரா சிறிலேவந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றுக்கு செய்யா திருப்பீர்களாவென்றான்.—அதற்கு அவர்கள், அப்பாற்போவென்றதமல்லாமல், வந்தேறகுடியாயிருக்கிற இவன் நமக்கு நியாயாதிபதியாயிருக்கப்பார்க்கிறானென்றும், இப்பொழுது அவர்களிலும் உனக்கு அதிகநீக்கைச்செய்ய வோமென்றுஞ்சொல்லி, லோத்தை மிகவும் நெருக்கி, கதவை உடைக்கவுக்கிட்டினார்கள்.—அப்பொழுது அந்தப்புருஷர்கள், தங்களைக்கொண்டுவெளியேவீட்டி, லோத்தைத்தங்களுக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி;—வீட்டுவாய்க் சலிலுள்ள சிறியோரும் பெரியோருமாகிய சனங்களைக் குருடாக்கினார்கள்: அதனால் அவர்கள்வா

(௨௨) அதி.வக.க. வச.க. (௨௧) எபி.வ.௨௨. எண்.வக.௨௨. உசாமு.௨௪.வ.எ. (௨௪) ஏரே.இ.க. (௨௫) யோபு. ௪.௨௦. எசா.௩.௨.வக. யோபு. ௪.௩. யோபு. ௩.௪.வ.எ. சங்.இ.௪.வக. ரோ.௩.௧. (௨௬) ஏரே.இ.க. எசே.௨.௨.௩. (௨௭) லூக். ௨.௪.௧. அதி.வக. யோபு. ௪.வக. பிர.வ.௨.௭. க.கொரி.வ.இ.௪.௭.௪.௪. உ.கொரி.இ.க. (௩௨) நியா. ௪.௩. யாக்கி.வக. (வக. அதி. க.) அதி.வ.௪.௨௨. அதி.வ.௪.க. (௨) எபி.வக.௨. அதி.வ.௪.௪. லூக். ௨.௪.௨. (௩) அதி.வ.௪.௪. (௫) எசா.௩.௧. நியா.வக.௨.௨. அதி.௪.க. ரோ.௧.௨.௪.௨. யூதா.௧. (௬) நியா.வக.௨.௩. (௪) நியா.வக.௨.௪. அதி.வ.௪.இ. (௧) உ.பேதுரு.௨.௭.௪. யாத்.௨.வ.௪. (வச) உ.இரா.௩.வ.௪. அப.வக.வக.

யெ சிலைத்தேடித்தேடி இளைப்படைந்தார்கள்.—பின்பு அந்தப்பருவநர் லோத்தைநோக்கி, இவ்விடத்தில் உனக்கு வேறே யாராகிலுயிருக்கிறார்களோ.—
 யக இந்தஸ்தலத்தின் ஓலம் யெ கோவா வின்சந்நி கியிற்பெரிதாயிருக்கிறபடியால், நாங்கள் இந்தத் தலத்தை அழிப்போம்; இதையழிக்கும்படி யெ கோவா எங்களையனுப்பினார்; ஆதலால் உன்மருமகனையும், உன் புத்திரபுத்திரிகளையும், நகரத்தில் உனக்குள்ளயாவையும், இவ்விடத்தைவிட்டு வெளியே புறப்படுத்திக்கொண்டு போவென்றார் யெ கள்.—அப்பொழுதுலோத்து, புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணின தன் மருமக்கள் மாருடனேபேசிக்கொண்டு, இந்தநகரத்தை யெ கோவா அழிப்பார், ஆகையால் நீங்கள் எழுந்து இந்தத்தலத்தைவிட்டுப் புறப்படுங்களுள்ளார். அவனுடைய மருமக்கள்மாருக்கு அவன் பரிசாக யெ சக்காரனைப்போலக் காணப்பட்டான்.—விடியற்காலமாகத் தூதர்கள் லோத்தைநோக்கி, நீ நகரத்துக்குவருந்தண்டனையினால் அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கேயிருக்கிற உன்புத்திரிகளிருவரையும் அழைத்துக்கொண்டு போவென்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.—அவன் தாமதித்துக்கொண்டிருக்கிற பொழுது, யெ கோவா அவன்மேல்வைத்த இரக்கத்தினால், அந்த மனிதர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் குமாரத்திகளிருவருடைய கையையும், பிடித்து நடத்தி, அவர்களை நகரத்துக்கு வெளியேகொண்டுபோய் விட்டார்கள்.—அவர்களை வெளியே கொண்டு போய்விட்டு அவர், உன் பிராணரட்சிப்பின்பொருட்டுத்தப்பி ஓடி; பின்னிட்டுப்பாராதே; இந்தச் சமூபியில் எங்கேயாகிலுந்தரியாதே; மலைக்கு ஓடிப்போ, இல்லாவிட்டால் நீநாசமடைவாயென்று சொன்னார்.—அதற்குலோத்து ஆ! அப்படியல்ல, யக என் ஆண்டவரே,—அடியேனுக்கு உமதுகடாட்சங்கிடைத்ததே; என்செய்யணியிரட்சித்ததினால் நீர் உம்முடைய மகாகிருபை விளக்கக்காட்டினீர்; மலைக்கு ஓட என்னால்முடியாது, ஏதாகிலும் ஒருநீமை நேரிடவுங்கடும், நான் மரிக்கவுங்கடும்.—சிறிதாயிருக்கிற இந்தணர், நான் ஓடிப்போகத்தக்கசமீபமாயிருக்கின்றது; நான் சேலத்திருக்கும்படி அங்கே ஓடிப்போக, உத்தரவுகொடும். அது சிறிதல்லவென்று அவர்களை நோக்கிச் சொன்னான்.—அதற்கு அவர், நீருறித்தணரைக்கவிழாமல், இக்காரியத்திலும் உன்முகத்தைப்பார்த்தேன்.—நீ அங்கேபோய்ச்சேருமளவும் நான் ஒன்றுஞ்செய்யேன்; சீக்கிரமாய் அங்கே ஓடித்தப்பித்துக்கொள்ளென்று சொன்னார்; அதனால் அந்தணர்

சோவார் என்னப்பட்டது.—லோத்து, சோவாரிற் உக பிரவேசித்தபொழுது பூமியின்மேற்குரியன் உதயமாயிற்று.—சோதோம்கொமோராவின்மேல் யெ கோவா வினா வானத்திலிருந்து, கந்தகத்தையும், அக்கினியையும், யெ கோவா வருஷிப்பித்து—அந்தநகரங்கனையும், சமூபியினத்தை உருயும், நகரத்தார்யாவரையும், பூமியிற் பயிரையும் கவிழ்த்தார்.—லோத்துக்குப்பின்பு அவன் மனைவி உக திரும்பிப்பார்த்து, உப்புத்தானை. விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் உக யெ கோவா வுக்கு முன்பாக நின்ற இடத்துக்குப்போய்,—சோதோம்கொமோராவின் திசை உக யையும், சமூபியாகிய தேசமுழுவதையும், பார்த்தபொழுது, அந்தப்பூமியிலே சூனியின் புகையைப்போலப் புகை எழும்புவதைக் கண்டான்.—தேவன் அந்தச் சமூபியினுள்ள நகரங்களை ய உக பழிக்கையிலும், லோத்து வாசம்பண்ணின நகரங்களை தாம் கவிழ்த்துவிடுகையிலும், அவர் ஆபிரகாமை நினைத்து, லோத்தை அக்கவிழ்ப்பின் மத்தியிலின்றித் தப்பவைத்து அனுப்பினார். லோத்து சோவாரில் வாசம்பண்ணப்பயந்து, கூய சோவாரா விட்டுத் தன் குமாரத்திகளிருவருடனையும் மலையிலேபோய்வசிக்கான். அங்கே அவனும், அவன் குமாரத்திகளிருவரும், ஒரு குகையிலே தங்கினார்கள்.—மூத்தவன் இளையவளிடத்தில், கூச நம்முடைய பிதாவும் விருத்தனாயிருக்கிறார்; பூமியெங்கும் நடக்கிற முறையைவிடந்து, நம்முடனே சேருகிறதற்குப் பூமியில் ஒருபுருஷனுமில்லை.—நம்முடைய பிதாவினும் சந்தியுண்டாகும்படி, அவனுக்குத்திராட்சரசத்தைக்குடிக்கக்கொடுத்த, அவனோடே சயனிப்போம் வா வென்று சொன்னான்.—அன்றிரவும் அவர்கள் கூச தங்கள் பிதாவுக்குத் திராட்சரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவன், போய்த்தன்பிதாவோடே சயனித்தான். அவன் சயனித்ததையும், எழுந்திருந்ததையும், அவன் அறியவில்லை.—மற்றநா கூச எல்லீல் மூத்தவன் இளையவளிடத்தில், கேள், நேற்றிரவு நான் என்பிதாவுடன் சயனித்தேன்; இன்றிரவும் அவனுக்குத் திராட்சரசத்தைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய பிதாவினாலேசந்தியுண்டாகும்படி, நீயும்போய், அவனுடன் சயனியென்று சொன்னான்.—அன்றிரவும் தங்கள் கூச பிதாவுக்குத் திராட்சரசத்தைக் குடிக்கக்கொடுத்தார்கள். இளையவன் எழுந்துபோய் அவனுடனே சயனித்தான். அவன் சயனித்ததையும், எழுந்திருந்ததையும் அவன் அறியவில்லை.—இவ்விதமாய் கூச லோத்தின் குமாரத்திகளிருவரும் தங்கள் பிதாவினால் கருப்பவதியானார்கள்.—மூத்தவன் ஒரு கூச

(யெ) அதி.எ.க. உபேதுரு.உ.எ.க. (யக) அதி.யெ.உ.யெ.க. நாளா.உ.க.யெ. (யச) மத்.க.யெ. எண்.யெ.உ.க.ச.இ. யாத்.க.உ.க. ஊக்.யெ.உ.யெ. (யடு) எண்.யெ.உ.ச.உ.ச. வெளி.யெ.ச. (யக) ஊக்.யெ.யெ. ரோ.க.யெ.யெ. சங்.கூச. உ.உ. (யஎ) க இரா.யெ.க.க. வச.உ.ச. மத்.உ.ச.யெ.யெ.யெ. ஊக்.க.ச.உ. பிலி.க.யெ.யெ. (யஅ) அப்.யெ.யெ. (உக) யோபு ச.உ.யெ.க. சங்.கூச.யெ.க. (உஉ) அதி.கூ.உ.உ.உ.ச. மாற்.க.இ. அதி.யெ.யெ. அதி.யெ.உ. வச.உ.யெ. (உச) எசா.யெ.யெ.க. எரே.உ.யெ.யெ.க. எரே.இ.யெ.ச.யெ. ஒசே.யெ.யெ.க. ஊக்.யெ.உ.க. உ.பேதுரு.உ.ச. (உடு) அதி.யெ.க. சங்.கூச.யெ.க. (உச) ஊக்.யெ.க.உ. (உஎ) அதி.யெ.யெ.உ. (உஅ) வெளி.யெ.க. (உக) அதி.யெ.க. அதி.யெ.யெ.க. (கய) வச.யெ.யெ.க. (கூ) அதி.யெ.உ.ச. அதி.கூ.யெ.யெ.க. உபா.உ.இ.இ. (கஉ) மாற்.யெ.யெ.க. (கஎ) உபா.உ.க.

புத்திரனைப்பெற்று, அவனுக்கு மோவாபென்று பேரிட்டான். அவன் மோவாபியருக்குப் பிதா: ௩௩ அவர்கள் இந்நான்வரைக்குமிருக்கிறார்கள்.—இளை யவளும் ஒரு புத்திரனைப்பெற்று, அவனுக்குப் பெண்ணம்மியென்று பேரிட்டான். அவன் அம் மோனியருக்குப்பிதா: அவர்களும் இந்நான்வ ரைக்கும் இருக்கிறார்கள்.

உ. அதிகாரம்.

௧. ஆபிரகாம் தன் மனைவியைத்தன் சகோதரியென் றமையால் அபிமேலேக்கு அவளைத்தன் மனைவி யாய்க்கொள்ளல்: அவன்சொப்பனத்தில் தேவ னால் உணர்த்தப்பட்டு அவளை ஒப்பித்தல்.

ஆபிரகாம் அவ்விடம்விட்டுத் தென் தேசத்துக் குப்பிரயாணமாய்ப்போய், காத்தேஜுக்கும், ஜீ ருக்கும், இடையிலேவாசம்பண்ணினதுமன்றிக் கிராலிலேயுந் தங்கிவந்தான்.—அங்கே ஆபிர காம் தன் மனைவியாகிய சாரானைத்தன் சகோதரி யென்று சொன்னதினால், கேராலின் இராசகும ற அபிமேலேக்கு, ஆணையுடைய சாரானை அழைப் பித்தான்.—தேவன், இரவிலே அபிமேலேக்குக் குச்சொப்பனத்தில் தோன்றி, அவனை நோக்கி, கேள், நீ அழைப்பித்த ஸ்திரியே உன் மரணத்துக் கெதுவாவாள்: அவள் ஒருவனுடைய மனைவி யென்றுசொன்னார்.—அபிமேலேக்கு அவளுடன் சேரவில்லை. அவன், ஆ! ஆண்டவரே நீ தி யுள்ள சாகியாரையும் அழிப்பீரா.—இவன் தன் சகோதரியென்று அவன் என்னுடனேசொல்ல வில்லையா. அவன் தன் சகோதரனென்று இவ னுஞ்சொல்லவில்லையா. நேர்மையான இருதயத் தோடும், சுத்தமானகைகளோடும், இதைச்செய்

தேன் என்றுசொன்னான்.—அதற்குத் தேவன் அவனைநோக்கி, நேர்மையான இருதயத்தோடு நீ இ கைச்செய்தாயென்பதை நானுமறிந்து, நீ எனக் கு விசேஷமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு உன் னைத்தடுத்தேன்; அவளைத்தொடா, நான் உன்னைவி டவில்லை.—அந்தமனிதனுடைய மனைவியைவிட் டலிடு. அவன் ஒரு தீர்க்கதரிசி. உனக்காகப்பி ரார்த்தனைப்பண்ணுவான். நீயுஞ் சீவிப்பாய். வி டாயேயாகில், நீயும், உன்னைச்சேர்ந்தயாவரும், கிச்சயமாக மரிப்பீர்களென்பதை அறியென்று, சொப்பனத்திலேசொன்னார்.—அபிமேலேக்கு அ திகாலையிலெழுந்து தன் பணிவிடைக்காரரெல் வாரையும் அழைப்பித்து, நடந்தவைகளெல்லா வற்றையும் அவர்கள்செலிக்கேற்றத்தரிவித்தான்.

௨. அந்தமனிதர்கள் மிகவும் பயந்தார்கள்.—அபிமே லேக்கு ஆபிரகாமை அழைப்பித்து, அவனிடத் தில், நீ எங்களுக்கு என்னசெய்தாய். நீ எனக்

கும், என் இராச்சியத்துக்கும், கொடியபாவம் வரப்பண்ணுகிறதற்கு உனக்கென்ன குற்றஞ் செய்தேன். செய்யத்தகாத காரியங்களை என் னிடத்திற்செய்தாயே என்று சொன்னான்.—பின் னும் அபிமேலேக்கு ஆபிரகாமிடத்தில், எதைக் கண்டு நீ இந்தக்காரியத்தைச் செய்தாயென்று கேட்க;—ஆபிரகாம், இவ்விடத்தில் தேவபய யிகமேயில்லை; என் மனைவியினிமித்தம் என்னைக் கொலைசெய்வார்களென்று நான் நினைத்தேன்.— அன்றியும், அவன் என் சகோதரியென்பது மெய் யெ தான். அவன் என் பிதாவுக்குப் புத்திரி; என்மா தாவுக்கோ புத்திரியல்ல.—அவன் எனக்கு மனை யியானான். என் பிதாவின் வீட்டைவிட்டு, அந் குமிங்குந்திரியத் தேவன் என்னை, எவ்வகை லத்திலே, நான் போகுமிடமெங்கும் இவன் என் சகோதரனென்று சொல்லு, இந்தத்தயையை நீ எனக்குச்செய்யவேண்டுமென்பதாக, நான் அ வளிடத்திற் சொல்லி யிருந்தேனென்று சொன் னான்.—அபிமேலேக்கு ஆடுமாமுகளையும், பணிவி யச டைக்காரரையும், பணிவிடைக்காரிகளையும், ஆ பிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாரானையும், அவனுக்கு ஒப்பித்தான்.—அபிமே யு டு லேக்கு, என் தேசம் உனக்கு முன்பாக இருக் கின்றது; உன் இஷ்டப்படி வாசம்பண்ணென் றுசொல்லிய பின்பு,—சாரானை நோக்கி, உன் ச யிக கோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத் தேன்; உன்னுடனே யிருக்கிற யாவருக்கும், மற்றெல்லாருக்கும் முன்பாக இவனே உன்கண் களுக்கு முக்காடாயிருப்பானாக என்றான்: இப் படி அவன் கண்டிக்கப்பட்டான்.—யெகோயெ

வா, ஆபிரகாமுடைய மனைவியாகிய சாரா ளின் நிமித்தம், அபிமேலேக்கின் வீட்டிலுள்ள சகலருக்குங் கருப்பத்தை செய்திருந்தார்.— ஆபிரகாம் தேவனை நோக்கிப் பிரார்த்தித்ததினாலே, தேவன், அபிமேலேக்கையும், அவன் மனைவியையும், அவன் பணிவிடைக் காரிகளையுஞ் சீர்ப்படுத்த, அவர்களும் பிள்ளைப் பேற டைந்தார்கள்.

௩. ஈசாக்கு உற்பவித்தலும்: முலைப்பால் மறுத்த லும்: சு. ஆகாரத்தாரத்திவிடுதல்: யெ. தேவனா தனஞ்சாந்தமடைதல்: உ. உ. ஆபிரகாமும் அபிமே லேக்கும் பேர்வெழுவாவில் உடன் படிக்கை செய்தல்.

யெகோவா தாஞ் சொன்னபடி சாரானைக் க ட டாட்சித்தார். யெகோவா தாம்சொல்லியபிரகா ரஞ் சாராளுக்கு அருள்செய்தார்.—ஆபிரகாம் உ

உ. அதிகாரம்.

௧. ஈசாக்கு உற்பவித்தலும்: முலைப்பால் மறுத்த லும்: சு. ஆகாரத்தாரத்திவிடுதல்: யெ. தேவனா தனஞ்சாந்தமடைதல்: உ. உ. ஆபிரகாமும் அபிமே லேக்கும் பேர்வெழுவாவில் உடன் படிக்கை செய்தல்.

யெகோவா தாஞ் சொன்னபடி சாரானைக் க ட டாட்சித்தார். யெகோவா தாம்சொல்லியபிரகா ரஞ் சாராளுக்கு அருள்செய்தார்.—ஆபிரகாம் உ

௨. அதிகாரம்.

௧. ஈசாக்கு உற்பவித்தலும்: முலைப்பால் மறுத்த லும்: சு. ஆகாரத்தாரத்திவிடுதல்: யெ. தேவனா தனஞ்சாந்தமடைதல்: உ. உ. ஆபிரகாமும் அபிமே லேக்கும் பேர்வெழுவாவில் உடன் படிக்கை செய்தல்.

கும், என் இராச்சியத்துக்கும், கொடியபாவம் வரப்பண்ணுகிறதற்கு உனக்கென்ன குற்றஞ் செய்தேன். செய்யத்தகாத காரியங்களை என் னிடத்திற்செய்தாயே என்று சொன்னான்.—பின் னும் அபிமேலேக்கு ஆபிரகாமிடத்தில், எதைக் கண்டு நீ இந்தக்காரியத்தைச் செய்தாயென்று கேட்க;—ஆபிரகாம், இவ்விடத்தில் தேவபய யிகமேயில்லை; என் மனைவியினிமித்தம் என்னைக் கொலைசெய்வார்களென்று நான் நினைத்தேன்.— அன்றியும், அவன் என் சகோதரியென்பது மெய் யெ தான். அவன் என் பிதாவுக்குப் புத்திரி; என்மா தாவுக்கோ புத்திரியல்ல.—அவன் எனக்கு மனை யியானான். என் பிதாவின் வீட்டைவிட்டு, அந் குமிங்குந்திரியத் தேவன் என்னை, எவ்வகை லத்திலே, நான் போகுமிடமெங்கும் இவன் என் சகோதரனென்று சொல்லு, இந்தத்தயையை நீ எனக்குச்செய்யவேண்டுமென்பதாக, நான் அ வளிடத்திற் சொல்லி யிருந்தேனென்று சொன் னான்.—அபிமேலேக்கு ஆடுமாமுகளையும், பணிவி யச டைக்காரரையும், பணிவிடைக்காரிகளையும், ஆ பிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாரானையும், அவனுக்கு ஒப்பித்தான்.—அபிமே யு டு லேக்கு, என் தேசம் உனக்கு முன்பாக இருக் கின்றது; உன் இஷ்டப்படி வாசம்பண்ணென் றுசொல்லிய பின்பு,—சாரானை நோக்கி, உன் ச யிக கோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத் தேன்; உன்னுடனே யிருக்கிற யாவருக்கும், மற்றெல்லாருக்கும் முன்பாக இவனே உன்கண் களுக்கு முக்காடாயிருப்பானாக என்றான்: இப் படி அவன் கண்டிக்கப்பட்டான்.—யெகோயெ

வா, ஆபிரகாமுடைய மனைவியாகிய சாரா ளின் நிமித்தம், அபிமேலேக்கின் வீட்டிலுள்ள சகலருக்குங் கருப்பத்தை செய்திருந்தார்.— ஆபிரகாம் தேவனை நோக்கிப் பிரார்த்தித்ததினாலே, தேவன், அபிமேலேக்கையும், அவன் மனைவியையும், அவன் பணிவிடைக் காரிகளையுஞ் சீர்ப்படுத்த, அவர்களும் பிள்ளைப் பேற டைந்தார்கள்.

௨. அதிகாரம்.

௧. ஈசாக்கு உற்பவித்தலும்: முலைப்பால் மறுத்த லும்: சு. ஆகாரத்தாரத்திவிடுதல்: யெ. தேவனா தனஞ்சாந்தமடைதல்: உ. உ. ஆபிரகாமும் அபிமே லேக்கும் பேர்வெழுவாவில் உடன் படிக்கை செய்தல்.

யெகோவா தாஞ் சொன்னபடி சாரானைக் க ட டாட்சித்தார். யெகோவா தாம்சொல்லியபிரகா ரஞ் சாராளுக்கு அருள்செய்தார்.—ஆபிரகாம் உ

௩. ஈசாக்கு உற்பவித்தலும்: முலைப்பால் மறுத்த லும்: சு. ஆகாரத்தாரத்திவிடுதல்: யெ. தேவனா தனஞ்சாந்தமடைதல்: உ. உ. ஆபிரகாமும் அபிமே லேக்கும் பேர்வெழுவாவில் உடன் படிக்கை செய்தல்.

முதிர்ந்தவயதாயிருக்கையில், சாரான் கருப்பந்தரித்து, தேவன் குறித்தகாலத்தில், அவனுக்கு கொருபுத்திரனைப்பெற்றான்.—ஆபிரகாம் தனக்குச் சாரான் பெற்றபுத்திரனுக்கு ஈசாக்கென்று பெரிட்டான்.—தன் புத்திரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாந்தினத்தில், ஆபிரகாம் தனக்குத் தேவன் விதித்தபடி, அவனுக்கு விருந்தசேனம் பண்ணினான்.—ஈசாக்கு என்னும் புத்திரன் பிறந்தகாலத்தில் ஆபிரகாமுக்கு தூறுவயது.

ஆபிரகாம் முதிர்ந்தவயதாயிருக்கையில், நான் அவனுக்கொரு புத்திரனைப்பெற்றேனே; இப்படித் தேவன், நான்நனைக்கும்படி, செய்தார். இதைக்கேட்கும்யாவரும் என்னோடே நகைசெய்வார்கள்.—ஆபிரகாமுநோக்கி, சாரான் பிள்ளைகளுக்கு முலைகொடுப்பானென்று, முன்னமே சொல்பவரீயாவரென்று, சாரான் சொன்னான்.—பிள்ளை வளர்ந்துமுலைமறந்தது. ஈசாக்குமுலை மறந்ததினத்தில் ஆபிரகாம் பெருவிருந்து பண்ணினான்.—எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப்பெற்ற புத்திரன் பரிசாசுஞ்செய்வதைச் சாரான்கண்ட.—ஆபிரகாமுநோக்கி, இந்த அடிமையாகிய இவனையும், இவன் மகனையும், புறம்பேவிடும். இந்த அடிமையின்மகன்என் புத்திரனாகிய ஈசாக்கோடே உடன்சுதந்தரனாயிருக்கலாகாது என்று சொன்னான்.—ஆபிரகாம் தன்மகனைக்கடாட்சித்ததினால், இக்காரியம் அவன் பார்வைக்குமிகவுய்கொடிதாயிருந்தது.—தேவன் ஆபிரகாமுநோக்கி, அந்தப் புத்திரனையும், உன்னடிமைப்பண்ணையுக்குறித்து நீ தூக்கிக்க வேண்டுவதில்லை. உன் சந்ததி ஈசாக்கின்வழியாய் விளங்கும், ஆகையால் சாரான் உன்னுடன்சொன்ன எல்லாவற்றையும்கேள்.—அடிமையானவளின் புத்திரனும் உன்சந்ததியாயிருக்கிறதினால், அவனில் நின்றும் ஒருசாதியைத் தோன்றச்செய்வெனென்று சொன்னான்.—ஆபிரகாம் அதிகாலையிலெழுந்து, உணவுப்பொருளையும், ஒரு துருத்தி நீரையுமெடுத்து, ஆகாரினுடைய தோளின்மேல் வைத்து, பிள்ளையையும் ஒப்பித்து அவனையுண்ப்பிவிட்டான். அவன் புறப்பட்டுப்போய்ப் பேர்வேஷபாவின் வனத்திலே அங்குமிங்குமாக அலைந்து விடுகிறிந்தான்.—துருத்தியிலிருந்த தண்ணீர் ஒழிந்தபின், அவன் பிள்ளையை ஒருசெடியின்கீழ் விட்டான்.—பிள்ளைமரிப்பதை நான் பார்சுமாட்டேனென்று, எதிராக, அம்நபாயுந் தூரமளவிற்குப்போயிருந்துகொண்டு, சத்தமிட்ட டுமுதான்.—தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவனான வானத்தினின்றே ஆகாரைக்கூப்பிட்டு, ஆகாரே, தயரமென்ன. நீ பயப்பட வேண்டாம். தேவன் அவ்விடத்திலிருக்கிறபிள்ளை

யின் சத்தத்தைக்கேட்டார்.—நீயெழுந்து பின்யானையைத் தூக்கி உன்செடியில் வந்து. அவனில் நின்றும் ஒரு பெரியசாதியைத் தோன்றச்செய்வெனென்றார்.—தேவன் அவனுடைய கண்களையினைத் தெளிவித்தார். அப்பொழுது அவன் ஒரு கிணற்றைக் கண்டுபோய்த்துருத்தியில் தண்ணீரை நிறைத்துப் பிள்ளைக்குக்குடிக்கக் கொடுத்தான்.—தேவனும் பிள்ளையுடனே யிருந்தார். உய் அவன் வளர்ந்து வனத்தில் வசித்து, வில் வல்லவனான.—அவன் பாரான் வனத்தில் வாசம்பண்டுகையால், அவனுடைய மாதா அவனுக்கு எகிப்து தேசத்தானே, மனைவியாகக் கொடுப்பித்தான்.

அக்காலத்தில் அபிமேலேக்கு தன்சேனாபதியாகிய பீகோனை நோக்கி, ஆபிரகாமிடத்துக்குப்போய், அவனிடத்தில், நீசெய்கிறகாரியங்களைவல்லாம் வாய்க்கத்தக்கதாகத் தேவன் உன்பட்சமாயிருக்கிறார்.—ஆகையால் நீ, என்னையாகிலும், என் புத்திரபெளத்திரரையாகிலும்வஞ்சியாமல், நான் உனக்குச் செய்தபடி எனக்கும், நீ தங்குகிற இத்தேசத்துக்கும், தயையெய்வெனென்று, இங்கே தேவன்மேல் எனக்கு ஆணையிடுத்தாவென்று சொல்ல;—ஆபிரகாம், நான் ஆணையிடுகிறேன் என்று சொன்னான்.—மேலும் அபிமேலேக்கிணையுடைய பணிவிடைக்காரர், கிணற்றை அபகரித்துக்கொண்டதினிமித்தம், ஆபிரகாம் அபிமேலேகைக் கடிந்துகொண்டான்.—அதற்கு அபிமேலேக்கு, இந்தக்காரியத்தைச்செய்தவனை நான் அறியேன், நீயும் எனக்கு அறிவிக்கவில்லை, இதை நான் இன்றுகேட்டதேயன்றி இதற்குமுன் கேட்கவேயில்லையென்றான்.—ஆபிரகாம் ஆமொடுக உனகைக் கொண்டவந்து அபிமேலேக்குக்குக் கொடுத்தான். அவர்களிருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.—ஆபிரகாம் எழுபெண்டுகுட்டிகளை ஒருபக்கத்தில் விட்டுவைத்தான்.—அபிமேலேக்கு ஆபிரகாமுநோக்கி, நீ ஒருபக்கத்தில் விட்டுவைத்த இவ்வெழு ஆட்டின் பெண்குட்டிகளும் எதற்கென்று கேட்டான்.—அதற்கவன், நான் இந்தக்கிணறுதோண்டினதைக்குறித்து நீர் எனக்குச்சாட்சியாக இவ்வெழு ஆட்டின் பெண்குட்டிகளையும் என்கையினால் வாங்கிக்கொள்ள வேண்டுமென்றான்.—அவர்களிருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பேர்வேஷபா என்னப்பட்டது.—அவர்கள் பேர்வேஷபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்ட பின்பு, அபிமேலேக்கும் அவனுடைய சேனாபதியாகிய பீகோனும், எழுந்து பெலிஸ்தியருடைய தேசத்திற்குத் திரும்பினார்கள்.

(க) அதி.யெ.யெ. (ச) அப்.எ.அ. அதி.யெ.யெ. (ரு) அதி.யெ.க.யெ. (சு) சங்.உச.உ. எசா.இச.க. லூக்.க. இய. (எ) அதி.யெ.யெ. (க) அதி.யெ.க. அதி.யெ.யெ. கலா.ச.உய். (ய) கலா.ச.கய். (யெ) அதி.யெ.யெ. (யெ) ரோ.க.எ.அ. எபி.யெ.யெ. (யெ) வச.யெ. அதி.யெ.யெ. அதி.யெ.உக. (யெ) யோவா.அ.கரு. (யெ) யாத்.க.எ. (யெ) வச.யெ. (யெ) எண்.உஉ.க. லூக்.உச.யெ.க. (உய) அதி.உய்.யெ. அதி.யெ.யெ. (உக) அதி.உச.ச. (உஉ) அதி.உய். அதி.உச.உக. அதி.உச.உய். (உக) யோச.உய். கசாமு.உச.உக. (உரு) அதி.உக.யெ.யெ. (உய்) அதி.உச.க. (உக) அதி.க.க. (கய) அதி.க.ச.க. (உக) அதி.உச.க.க.

௬௬ ஆபிரகாம் பேர்ஷேபாவிலே ஒருதோப்பை உண்டாக்கி, நித்திய தேவனாகிய யெகோவாவுடைய காமத்தை அவ்விடத்திலே சொல்லி, பிரார்த்தித்துக் கொண்டான்.—ஆபிரகாம் நெடுநாளாகப் பெலிஸ்தியருடைய தேசத்தில் தங்கினான்.

௨௨. அதிகாரம்.

௧. ஆபிரகாம் தன்புத்திரனாகிய ஈசாக்கைப்பலியிடக்கற்பிக்கப்படல்: அதன்படிசெய்யத்துணிந்த பொழுது தேவனானவல்லிக்கப்படல்: ௨. அத்துணிவினிமித்தம் தேவனால் ஆசீர்வதிக்கப்படல்: ௩. ஆபிரகாமின் சகோதரனாகிய ஈகோரின் வழிசெவரலாறு.

இந்தக்காரியங்களை நடந்தபின்பு, தேவன், ஆபிரகாமே, என்று சொல்ல; அவன் அடியேன் என்றுன்.—அவர், உணக்கன்பானவனும் ஏகசதனுமாகிய ஈசாக்கை நீ அழைத்துக்கொண்டு, மோரியதேசத்துக்குப்போய், அங்கே நான் உணக்குக்காட்டும் மலைகளில் ஒன்றின்மேல் அவனைச் சருவாங்கதகனபலியாக இடுவென்று சொல்லி, ஆபிரகாமைப் பரிசோதித்தார்.—அதிகாலையில் ஆபிரகாம் எழுந்து தன் கழுதையிற் சேணங்கட்டி, தன் வாலிபரிருவரையும், தன் புத்திரனாகிய ஈசாக்கையும், அழைத்து, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்து கொண்டு, தனக்குத் தேவன் குறித்த இடத்துக்குப் புறப்பட்டுப்போனான்.—மூன்றாம்காளில் ஆபிரகாம் கண்ணேறிட்டுப் பார்த்து அந்த இடத்தைத் தூரத்தில் கண்டான்.—ஆபிரகாம் தன் வாலிபரை நோக்கி, நீங்களிங்கே கழுதையை நிறுத்தி நில்லுங்கள்; நானும் பிள்ளையும் அவ்விடம் மட்டும் போய்த் தேவாராதனை செய்து, உங்களிடத்துக்குத்திரும்பி வருவோமென்று சொல்லி;—ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளையெடுத்துத் தன் புத்திரன் ஈசாக்கின் மேற்சமத்தி, தன்கையிலே நெருப்பையும், கத்தியையெடுத்துக்கொண்டான்; பின்பு இருவரும் கூடிப்போனார்கள்.—ஈசாக்கு தன் பிதாவாகிய ஆபிரகாமை நோக்கி, என்பிதாவேயென்று சொல்ல; அவன் இருக்கிறேன், எனமகனே, என்றுன். இவன், பாரும், நெருப்பும், கட்டையுமிருக்கின்றன; தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றுன்.—அதற்கு ஆபிரகாம் எனமகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கு ஆட்டுக்குட்டியைத் தாமே தெரிந்துகொள்வாரென்றுன். பின்பு இருவரும் கூடிப்போய்,—தேவன் குறித்த இடத்தைச் சேர்ந்தார்கள். அங்கே ஆபிரகாம் ஒருவேதிகையை யுண்டாக்கி, கட்டைகளையெடுக்கி, தன் புத்திரன் ஈசாக்கைக்கட்டி, வேதிகையிலிட்ட அக் கட்டைகளின்மேல் அவனைக்கிடத்தினான்.—பின்

பு, ஆபிரகாம் தன் புத்திரனைச் சேதிக்கும்படி தன்கையை நீட்டிக்கத்தியையெடுக்க, யெகோவாவுடைய தூதனானவர் வானத்தில் நின்று ஆபிரகாமே, ஆபிரகாமே, என்று கூப்பிட்டார். அவன், இங்கே நிற்கிறேனென்றான்.—அவர், இந்தப்பின் டையின்மேற் கையை வைக்கவேண்டாம், இவனை ஒன்றுஞ்செய்யாதிரு; நீ தேவனுக்குப் பயப்படுகிறவனென்று இப்பொழுது அறிந்தேன். என்நிமித்தம் உன் சதனை, உன் ஏகசதனையும் பார்க்கவில்லையென்று சொன்னார்.—பின்பு ஆபிரகாம் பார்வைசெலுத்திப் பார்க்கிற ஈகோரினும், பின்னாக ஒரு ஆட்டுக்கடா செடிக்குள்ளே தன் கொம்புகள் சிக்குண்டிருக்கக்கண்டான். ஆபிரகாம்போய்க் கடாவைப்பிடித்து, அதைத் தன் புத்திரனுக்கு ஈடாகத்தகன பலியிட்டான்.—ஆபிரகாம் அந்த ஸ்தலத்துக்கு யெகோவா வாய்ரெயென்று பேரிட்டான். அதனால் மலையில் யெகோவா பார்த்துக்கொள்வாரென்பது, இந்நாள்வரைக்குஞ்சொல்லப்பட்டிருக்கின்றது.

யெகோவாவுடைய தூதன் இரண்டாந்த மூன்றாம்வானத்தில் நின்று ஆபிரகாமைக்கூப்பிட்டு, நீ ஈகோவன், உன் ஏகசதனையும் பாராமல் இந்தக்காரியத்தைச் செய்தபடியால்,—நான் உன்னை யெகோவா ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும், மிகுதியாய்ப் பெருகப்பண்ணுவேன்; உன் சந்தியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.—உன் சந்தியினுடைய பூமண்டலத்திலுள்ள சகல யாசாதியாரும் ஆசீர்வதிக்கப்படுவார்களென்று, என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேனென்று, யெகோவா சொல்லுகிறாரென்றுன்.—பின்பு ஈகோவன் ஆபிரகாம் தன் வாலிபரிடத்துக்குத்திரும்ப, அவர்களும் எழுந்து புறப்பட்டு ஏகமாய்ப்பேர்ஷேபாவுக்குப்போனார்கள்: ஆபிரகாம் பேர்ஷேபாவிலே வாசம்பண்ணினான்.

இந்தக்காரியங்களை நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து, மில்காளும், உன் சகோதரனாகிய நாகோருக்கு,—அவனுடைய முதற்பேரான உகஊத்ச இவன் சகோதரனாகிய பூச அரா முக்குப்பிதாவாகிய கேமுவேல்,—கேசேது, அசோவு, பில் உகதாஷ், இத்லாப்பு, பெத்துவேல் என்னும் பிள்ளைகளைப்பெற்றாரென்று அறிவித்தான்.—அவ்வெட்டு பெரையும் மில்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப்பெற்றான். பெத்துவேலும் ரிபெக்காளைப்பெற்றான்.—ரேயுமாள் என்றுபேர்ஷேபாவுடைய அவனுடைய மறுமனை யாட்டியும் தேபாகையும், காகாமையும், தாகாஷையும், மாகாவையும் பெற்றான்.

(௬௬) அதி.௪.௨௬. எசா.௪.௨௮. க.நீமோ.௧.௨௭. (௨௨. அதி. ௧.) க.கொரி.௨.௨௬. எபி.௨.௨௭. யாக்.௧.௨௨. (௨) எபி.௨.௨௭. உ.நா.௩.௧. (௪) யோவா.௨.௨௭. (௧) எபி.௨.௨௭. யாக்.௨.௨௬. (௨௨) க.சாமு.௨.௨௭. மீகா.௬.௭. அதி.௨.௪.௪. யாக்.௨.௨௨. (௨௬) சங்.௩.௧. எபி.௧.௨.௨௭. (௨௭) அதி.௨.௨௭. எ.ரே.௧.௨. அதி.௨.௬. அதி.௨.௪.௧. மீகா.௧.௧. (௨௮) அதி.௨.௨.௬. அப்.௧.௨.௨. வச.௧.௨. அதி.௨.௪.௧. (௨௯) அதி.௨.௬. ௬. (௩௦) அதி.௨.௬. (௨௧) யோபு.௧.௧. யோபு.௧.௨. (௨௧) அதி.௨.௪.௨. ரோ.௧.௨.

உக. அதிகாரம்.

க. சாரான் மரணமடைதல் மக்பேலா என்னும் பிரேதவறையில் அடக்கம்பண்ணப்படல்.

சாரான் நூற்றிருபத்தேழுவருடஞ் சீவித்திருந்தான். இவ்வளவே சாரானுடைய ஆயுள்.-காணுந் தேசத்திலுள்ள எப்பிரோன் என்னுங் கீரியாத் அர்பாவிலே சாரான் மரணமடைந்தான்.-ஆபிரகாம் வந்து சாரான் நிமித்தத்துக்கித்துப்புலம்பினான்.-பின்பு ஆபிரகாம் பிரேதத்தைவிட்டுமுந்து, எத்தின்புத்திரருடனே சம்பாஷித்து, -நான் உங்களுக்குள்ளே பரதேசியும், புறவாசியுமாயிருக்கிறேன். என்னிடத்திலிருக்கிற சவத்தை நான் அடக்கம்பண்ணுகிறதற்கு உங்களுக்குள்ளே எனக்குச் சொந்தமாக ஒரு மயானஸ்தானத்தைத் தரவேண்டுமென்றான்.-அதற்கு எத்தின்புத்திரர் ஆபிரகாமைநோக்கி-ஆண்டவரே கேளும், எங்களுக்குள்ளே நீர் மகாபிரபு. எங்கன்பிரேதவறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; எங்களிலொருவனாகிலும் தன் பிரேதவறையில் அந்தப் பிரேதத்தை அடக்கம்பண்ணுவதற்குத் தடைசெய்யாபென்றுசொல்ல; -ஆபிரகாம் எழுந்து எத்தின் புத்திரராகிய தேசத்தாருக்குத் தலைகுனிந்து, அவர்களுடனே சம்பாஷித்து, என்னிடத்திலிருக்கிற பிரேதத்தைக் காண்பாடி, நான் அடக்கம்பண்ண நீங்கள் சம்புத்திதால், நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, சோகானுடைய புத்திரனாகிய எப்பிரோன், -தனது நிலத்தின் எல்லையிலுள்ள மக்பேலா என்னுங்குகையை நான் சொந்த மயானஸ்தானமாக்கிக்கொள்ள, அது பெறும்பூரணவிலைக்குத் தரச்சொல்லி, என் நிமித்தம் அவரிடத்திலவேண்டிக் கொள்வீர்களாகவென்று சொன்னான்.-எப்பிரோன், எத்தின்புத்திரரோடேகூட இருந்தான். எத்தியனாகிய எப்பிரோன் தன் ஊர்வாசலிற் பிரேசுக்கும் எத்தின்புத்திரரணவருங் கேட்கத்தக்கதாக, ஆபிரகாமுக்கு உத்தரமாய், -அல்ல, என் ஆண்டவரே கேளும், அந்த நிலத்தையும், உமக்குத் தருகிறேன்; அதிலிருக்கிற குகையையுந் தருகிறேன்; என் சனபுத்திரர் சாட்சியாக அதையுமக்குத் தருகிறேன்; உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றுசொன்னான்.-ஆபிரகாம் அத்தேசத்தாரை வணங்கி, -தேசத்துச்சனங்கள் கேட்கத்தக்கதாக எப்பிரோனை நோக்கி, அப்படியானால் என்னைக்கேள், நிலத்தின் விலையைத் தருகிறேன்; என்னிடத்தில வாங்கிக்கொள்: அவ்விடத்தில் அந்தப்பிரேதத்தை அடக்கம்பண்ணுவேனென்று சொன்னான்.-அதற்கு எப்பிரோன் ஆபிரகாமைநோக்கி, -என்னுண்டவனே கேளும், அந்த நிலம் நா

னாறு வெள்ளிக்காச பெறும்; அது எனக்கும் உமக்கும் எவ்வளவு. நீர் அந்தச்சவத்தை அடக்கம்பண்ணுமென்று சொன்னான்.-ஆபிரகாம் எப்பிரோனுடைய சொல்லைக்கேட்டு, எத்தின்புத்திரர்களுக்குமுன்பாக எப்பிரோன் சொன்னபடி, வியாபாரிகள் கொள்ளுகிற விலைப்படி, நானாறு வெள்ளிக்காசை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்.-இந்தப்பிரகாரமாக மம்ரேக்குக்கெதிரே யெமக்பேலாவிலுள்ள எப்பிரோனுடைய அந்த நிலமும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெல்லாருமுந்த மரங்கள் யாவும், -அவனாரின் வாய்சலிற் பிரவேசுக்கும் எத்தின்புத்திரர் எல்லாரும் அறியத்தக்கதாய், ஆபிரகாமுக்குச்சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டன.-அதற்குப்பின், ஆபிரகாம் தன் மனைவியாகிய சாரானை மம்ரேக்கு எதிரேயிருக்கிற மக்பேலாவென்னும் நிலத்தின் குகையில் அடக்கம்பண்ணினான்; இதுவே காணுந் தேசத்திலுள்ள எப்பிரோன்.-இப்படி எத்தின் உபுத்திரர்களால் அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச்சொந்த மயானஸ்தானமாக உறுதிப்படுத்தப்பட்டன.

உச. அதிகாரம்.

க. ஆபிரகாம் தன் பணிவிடைக்காரனை ஆணையிடுவதில்: ய. அப்பணிவிடைக்காரன் பிரயாணம் பண்ணுகையிற் பிரார்த்தித்தல்: யடு. ரிபெக்கானைக்கண்டு தேவனைத்துதித்தல்: உஅ. அவன் லாபானால் உபசரிக்கப்படல்: கூய. ரிபெக்கானைப் பணிவிடைக்காரன் மணம்பேசல்: லாபானும் பெத்துவேலும் உடன்படல்: டுடு. ரிபெக்கான் பணிவிடைக்காரனுடன் புறப்படல்: கூஉ. ஈசாக்குவினித்திற் சேர்தல்.

ஆபிரகாம் விருத்தனாய் நீடிய ஆயுசு பெற்றிருந்தான். யெ கோவா ஆபிரகாமைச் சகலகாரியங்களிலேயும் ஆசீர் வதித்துவந்தார்.-ஆபிரகாம் தன்வீட்டிலுள்ளவர்களுக்குள் வயதிலேமுதிர்ந்தவனும், தனக்குண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன்பணிவிடைக்காரனைநோக்கி, -நான் சஞ்சரித்துவருகிற காணுந் தேசத்திலுள்ளவர்களின் குமாரத்திகளில், நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல், -என் தேசத்திலிருக்கிற என் உறவின்புறமையாரிடத்துக்குப்போய், என் குமாரனாகிய ஈசாக்குக்கு ஒருபெண்கொள்ளு. அதற்கு உன்கையை என் தொடையின் கீழ் வைத்து, வாணத்துக்குத் தேவனும், பூயிக்குத் தேவனுமாகிய யெ கோவா வைக்கொண்டு, நீ ஆணையிடுவாயாகவென்று சொன்னான்.-அந்தப் பணிவிடைக்காரன், அவ்விடத்துப் பெண்பிள்ளைகளுந் தேசத்துக்கு வரமனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த அந்தத்தேசத்துக்கு உம்மு

(உக. அதி.) (உ) யோச.யச.யடு. நியா.க.ய. அதி.யகூ.யஅ. வச.யகூ. (ச) அதி.யஎ.அ. க.நாளா.உக.யடு. அபு. எ.டு. (சு) அதி.யகூ.உ. (ய) அதி.கூ.ச.உ.ய.உச. ருத்.ச.ச. (யக) உ.சாமு.உச.உக-உச. (யடு) யாத்.கூ.யகூ. எசேக். சடு.யஉ. (யசு) எரே.கூ.உ.கூ. (யஎ) அதி.உடு.கூ. அபு.எ.யசு. (உய) ருத்.ச.எ.அ.கூ.ய. எரே.கூ.உ.ய.யகூ. (உச. அதி. க.) அதி.யஅ.யகூ. அதி.உக.டு. அதி.யகூ.உ. வச.கூ.டு. சந்.யஉ.உகூ. நீதி.ய.உஉ. (உ) அதி.யடு.உ. வச.ய. அதி.கூ.சு. டு.சு. அதி.சஎ.உகூ. க.நாளா.உகூ.உச. புலம்.டு.சு. (கூ) அதி.யச.உச. உபா.சு.யகூ. யோச.உ.யஉ. அதி.உச.கூ.டு. அதி.உஎ.சசு. அதி.உஅ.உ. யாத்.கூ.யகூ. உபா.எ.கூ. (ச) அதி.உஅ.உ. அதி.யஉ.க.

கேள்விப்பட்டமாத்கிரத்தில், கிணற்றினருகே ஓட்டகங்களுக்குப் பக்கத்தில் நின்ற அந்த மனிதனின் தனித்திற்போய்ச்சேர்ந்து, —யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவனே, உள்ளேவாநீ வெளியே நிற்கிறதென்ன. உனக்கு விடும், ஓட்டகங்களுக்கு இடமும், நான் ஆயத்தம்பண்ணியிருக்கிறேனென்று சொல்ல, —அந்த மனிதன் அவன் வீட்டிற்குப்போனான். அவன் ஓட்டகங்களின் கட்டவீழ்த்து, ஓட்டகங்களுக்குவைக்கோலையும், உணவையுமிட்டு, இவனுடைய பாதங்களையும், இவனோடிருந்த மனிதரின் பாதங்களை யுஞ்சுத்திசெய்வதற்குத் தண்ணீரைக் கொடுத்தான். —பின்பு தனக்குமுன்பாகப் போசனம் வைக்கப்பட்டபொழுது, இவன், நான் நினைத்து வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்க மாட்டேனென்றான். அதற்கு அவன், சொல்லுமென்றான். —இவன், நான் ஆபிரகாமுடைய பணிவிடைக்காரன். யெகோவா என் எசமானனை மிகவும் ஆசீர்வதித்தார்; அவன் பெரியவனானான். —யெகோவா அவனுக்கு ஆமொடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், பணிவிடைக்காரரையும், பணிவிடைக்காரிகளையும், ஓட்டகங்களையும், கழுதைகளையுங்கொடுத்திருக்கிறார். —அல்லாமலும் என் எசமானனுடைய மனைவியாகிய சாரான் முதிர்ந்தவையானபொழுது, என் எசமானனுக்கு ஒரு புத்திரனைப்பெற்றான். அவர் தமக்குண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார். —மேலும் அவர் என்னை நோக்கி, நான் சஞ்சரித்துவருகிற கானான்தேசத்திலுள்ளவர்களின் குமாரத்திகளில், நீ என்குமாரனுக்குப் பெண்கொள்ளாமல், —என் பிதாவின் வீட்டிற்கும், என் உறவின் முறையாரிடத்திற்கும், நீபோய், என்குமாரனுக்குப் பெண்கொள்ளாயாகவென்றுசொல்ல, என் எசமானன் என் வீட்டத்திற்சத்தியம்சண்ணுவீத்துக்கொண்டார். —அந்தக்கண்ணிகை என் பின் வராதே போனாலோவென்று, என் எசமானனுடனே நான்சொன்னசய தற்கு, —அவர்என்னைநோக்கி, நான்வழிபடும் யெகோவா, தம்முடைய தூதனை உன்னுடனேயனுப்பி, உன்பிரயாணத்தை அனுகூலப்படுத்துவார். என் உறவின்முறையாரிடத்திலும், என் பிதாவின் வீட்டிலும், நீ என்குமாரனுக்கு ஒரு சக பெண்கொள்ள. —அவர்கள் உனக்குக் கொடாமலிருந்தாலும் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய். நீ என் உறவின்முறையாரிடத்திற்குப்போனதுண்டானால், இவ்வாணைக்கு நீங்கலாயிருப்பாயென்சஉற சொன்னார். —நான் இன்று கிணற்றினருகில் வந்து, என் எசமானனாகிய ஆபிரகாமுடைய தேவனான யெகோவாவே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது அனுகூலப்படுத்தச்சித்தமா

னால், —என் எசமானனுடைய குமாரனுக்கு யெசுகோவா நியமித்தவந்திரி, நான் கிணற்றினருகே நிற்கையில், தண்ணீர்மொண்டுகொள்ளவரவும், நான் பாணம்பண்ண, உன் குடத்திலிருக்கிற தண்ணீர்நீர்கொஞ்சம் எனக்குத்தாவென்றுகேட்டே; —நீ பாணம்பண்ணென்றும், உன் ஓட்டகங்களுக்கும் மொண்டுவார்ப்பெனென்றும், என்னுடன் சொல்லும்படி அருள் செய்யுமென்றேன். —இப்படி நான் சிந்தித்துக்கொண்டிருக்கையில், ரிபெக்காள் தன் குடத்தைத் தன் தோளின்மேல் வைத்துக்கொண்டவளாய்ப்புறப்பட்டிக் கிணற்றிலேவந்து மொண்டாள்; நான் பாணம்பண்ணத் தாவென்றிவருடனே சொன்னேன். —இவள் தீவிசகரமாய்த்தன் குடத்தையிறக்கிப் பாணம்பண்ணும்; உமது ஓட்டகங்களுக்கும் குடிக்க மொண்டுவார்ப்பெனென்று சொன்னான். நான் பாணம்பண்ணினேன். ஓட்டகங்களுக்கும் குடிக்கவார்த்தான். —நீ ஆருடைய குமாரத்தியென்று அவளித்திற்சகேட்டே; அவள் மிலக்காளுக்கும் நாகோருக்கும் புத்திரனான பெத்துவேலினுடைய மகள் என்றான். நான் அவளுடைய முகத்தில் தொங்கணியையும், அவள் கைகளிற் சரிகளையும் இட்டே; —தலைவணக்கி யெகோவாவைத் தொசுமுது, என் எசமானனுடைய குமாரனுக்கு அவனுடைய சகோதரனின் குமாரத்தியைச் சேர்க்கும்படி என்னைச் செவ்வையான வழியில் நடத்தினவரும், என் எசமானன் ஆபிரகாமின் தேவனுமாகிய யெகோவாவைத் துதித்தேன். —நீங்களும் என் எசமானனுக்குத்தயையும் உன் சகமையுமுடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால் எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால், அதையுஞ்சொல்லுங்கள். நான் வலப்புறத்தையாவது, இடப்புறத்தையாவது, நோக்கிப் போவேனென்றான். —அதற்கு லாபானும், பெத்துவேலும், உத்தரமாக, நடந்தகாரியம் யெகோவா வினாவியிற்ற, ஆதலால் நாங்கள் உம்முடனே இதற்கு மாறாக கண்மை தீமையொன்றுஞ்சொல்லக்கூடாது; —ரிபெக்காள் உனக்கு முன்பாக இருக்கிறாள்; அழைத்துக்கொண்டபோ: யெகோவா சொன்னபடி இவள் உன்னுடைய எசமானனின் குமாரனுக்கு மனைவியாக்கடவென்றார்கள். —ஆபிரகாமுடைய பணிவிடைக்காரன் அவர்கள் வாக்குகளைக் கேட்பொழுது, பூமிக்குநேராய்த் தாழ்த்த, யெகோவாவைத் தொழுதுகொண்டான். —பணிவிடைக்காரன் இவ்வென்றியுடனமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரிபெக்காளுக்குக்கொடுத்தபின்பு, அவளுடைய சகோதரனுக்கும், மாதாவுக்கும், சில விசேஷித்த பொருள்களைக்கொடுத்தான். —அவனும் அவனோடிருந்த இசு

(கூ) அதி.உச.உஅ. ரூத்.கூ. (கூ) அதி.சகூ.உச. நியா.யகூ.உச. (கூ) யோபு.உகூ.யெ. யோவா.ச.கூ. (கூ) வச.க. அதி.யகூ.உ (கூ) அதி.உகூ.உ அதி.உகூ.யி. அதி.உகூ.கூ. (கூ) வச.கூ. (கூ) வச.ச. (கூ) வச.கூ. (சய) வச.எ. அதி.யெக. (சக) வச.அ. (சஉ) வச.யெ. (சக) வச.யகூ. (சக) வச.யகூ. கசாமு.க.யகூ. (சஎ) எசேக். யகூ.யகூ.யெ. (சஅ) வச.உச. அதி.உஉ.உகூ. (சக) அதி.சஎ.உகூ. யோச.உ.யெ. (கூ) சநா.யகூ.உகூ. மத்.உகூ.சஉ. அதி.கூ.உச. (கூ) அதி.உயி.யகூ. (கூ) வச.உச. (கூ) யாத்.கூ.உஉ. உ.நாளா.உகூ. க. எஸ்ரு.க.கூ. (கூ) வச.கூ.கூ.கூ.

மனிதரும் போசனபானம்பண்ணி, இராத்தங்கி னூர்கள். காலையிலெழுந்தபின், அவன் என் எச மாணனிடத்துக்கு என்னையனுப்பிவிடுங்களுள் றுள்.

69 அவளுடையசகோதரனும், மாதாவும், பெண், இன்னும் பத்துநாளாகிலும் எங்களுடையிருக் ளுக் கட்டும்; பின்பு போகலாமென்றார்கள்.—அதற் கவன் அவர்களிடத்தில், யெகோவா என்பிர யானத்தை அனுகூலப்படுத்தினபடியால் எனக் குத்தடைசெய்யாதிருப்பீர்களாக; என் எசமான னிடத்துக்குப் போம்படி என்னையனுப்பிவிட ளெவேண்டுமென்றுசொன்னான்.—அவர்கள் பெண் ணைக்கூப்பிட்டு, அவளிடத்திற் கேட்போமென் னொன்று சொல்லி, ரிபெக்காளை அழைத்து நீயிந்தமனி தனுடனே போகிறாயா என்றதற்கு, அவள் போ ளுகிறேனென்றாள்.—அவர்கள் தங்கள் சகோதரி கயாகிய ரிபெக்காளைநோக்கி,—எங்கள் சகோத ரியே, நீ ஆயிரம் பதிலையிரம்பேருக்கு மாதாவா யிருக்கக்கடவாய். உன் சந்ததியார் தங்கள் பகை றுருடைய வாசல்களைச் சதந்தரித்துக்கொள்ளக் கடவர்களென்று வாழ்த்தி, ரிபெக்காளையும், அவன் தாதியையும், ஆபிரகாமின் பணிவிடைக் காரனையும், அவன் மனிதரையும் அனுப்பிவிட் ளார்கள்.—ரிபெக்காளும், அவளுடைய பணி விடைக்காரிகளும் எழுந்து, ஓட்டகங்கள்மே லேறி, அந்த மனிதனைப்பின்சென்றார்கள்: அப் பணிவிடைக்காரன் ரிபெக்காளைக் கூட்டிக் கொண்டுபோனான்.

௭௨ ஈசாக்கு, தென்தேசத்திற் சஞ்சரித்திருக்கிறப டியால், இலகாய்ரோய் என்னும் கிணற்றின் வ க்குழியாய் கடந்துவந்தான்.—சாயங்காலத்தில் ஈசாக் கு, தியானம்பண்ணும்படிக்கு வெளியிலேமுறப் பட்டுவந்து, கண்களைஏறிட்டுப்பார்த்தபொழுது, ௭௩ ஓட்டகங்கள் வரக்கண்டான்.—ரிபெக்காளும் பார்வை செலுத்திப்பார்த்து ஈசாக்கைக் கண்ட சிறிபொழுது,—அங்கே வெளியிலே நமக்கெதிரே ந டந்துவருகிறவர்யாரென்று பணிவிடைக்காரனி டத்திற் கேட்க; அவர்தாம் என் எசமானனென் று பணிவிடைக்காரன் சொன்னபொழுது, அவன் ஓட்டகத்தைவிட்டிறங்கி, முக்காடிட்டுக் க்கு கொண்டான்.—பணிவிடைக்காரன் தான்செய் த சகலகாரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சவசொன்னான்.—ஈசாக்கு ரிபெக்காளைத் தன்மாதா வாகிய சாராளுடையகூடாரத்துக்கு அழைத்துப் போனான்; அவன் அவளைத்தனக்குமனைவியாகக் கொண்டு, அவன்மேல் அன்பாயிருந்தான். ஈசாக் கு, தன்மாதாவின்மேற்கொண்ட துக்கம் நீங்கி ஆறுதலைடைந்தான்.

உரு. அதிகாரம்.

௭. கேத்தூரானென்பவன் வழியாய்வந்த ஆபிரகா மின் வமிசவரலாறு: அவன் மரித்து அடக்கம்

பண்ணப்பட்டல்: யெகோவாக்கைத் தேவன் ஆ சீர்வதித்தல்: யெ. இஷ்மாவேலின் வமிசவரலா றும் அவன் மரணமும்: யெகோவாக்கைக்கு இரட் டைப்பிள்ளை பிறத்தல் உஎ. ஏசாவு யாக்கோ பென்னு மிவர்களுடைய தொழில்: உக. ஏசா வு தன் சேட்ட புத்திரவதிகாரத்தைத் தன் தம் பிக்கு விற்றல்.

மேலும் ஆபிரகாம் கேத்தூரான் எனலும் பேர் கொண்ட ஸ்திரியையும் விவாகம் பண்ணியிருந் தான்.—அவன் அவனுக்குச் சிம்ரானையும், யக் ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ் பாக்கையும், இசாகாவையும் பெற்றான்.—யக் ஷான் ஷேபாவையும், தேதானையும் பெற் றான். தேதானுடையபுத்திரர்கள் அரூரிம், லெத் ஷாபிம், லெப்யூயிம், என்பவர்கள்.—மீதியானு டைய புத்திரர்கள் எப்பா, எப்பேர், ஆலோக், ஆபிதா, எல்தா, என்பவர்கள்; இவர்களெல்லா ரும் கேத்தூரானின் சந்ததியார்.—ஆபிரகாம் த னக்குண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொ டுத்தான்.—வைப்பாட்டிகள் ஆபிரகாமைக்குப் பெற்ற பிள்ளைகளுக்கோ, ஆபிரகாம் தான் உயி ரோடிருக்கையில், நன்கொடைகள் கொடுத்து அவர்களைத் தன் புத்திரனாகிய ஈசாக்கை விட் டகல, கிழக்கே கீழ்த்தேசத்துக்கு அனுப்பிவிட் டான்.—ஆபிரகாமின் ஆயுசுகாண்கள் ஊற்றெழு பத்தைந்து வருஷம்.—இப்படி ஆபிரகாம் வய துமுதிர்ந்த விருத்தனும், பூரண ஆயுசுள்ளவனு மாய்ப் பிராணனைவிட்டு, மரித்துத் தன் சண்க ளுடனே சேர்க்கப்பட்டான்.—அவன் புத்திர ராகிய ஈசாக்கும், இஷ்மாவேலும், எத்தியருகிய சோகாரின் புத்திரன் எப்பிரோனாடைய நிலமா கிய மக்பேலாவிலுள்ள குகையில், அவனை அ டக்கம் பண்ணினார்கள்.—மம்ரேக்கு எதிரேயுள் ள அந்த நிலத்தை ஏத்தின புத்திரரிடத்தில் ஆபிர காம் வாங்கியிருந்தான்; அவ்விடத்தில் ஆபிரகா மும், அவன் மனைவி சாராளும், அடக்கம் பண் ணப்பட்டார்கள்.

ஆபிரகாம் மரணமடைந்தபின் தேவன் அ யெ கவன் புத்திரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லா காயரோய் என்ற கிணற்றுக்குச் சமீபமாய் ஈ சாக்கு வசுத்தான்.

சாராளுக்கு அடிமையும் எகிப்தியாளுமாகிய யெ ஆகார் ஆபிரகாமைக்குப்பெற்ற புத்திரன் இஷ்மா வேலின் வமிசவரலாறும்,—அவ்வமிச வரலாற் யெ றின் படி இஷ்மாவேலின் புத்திரருடைய நாமங் களுமாவன; இஷ்மாவேலின் மூத்தமகன் நெபா யோத்; பின்பு கேதார், அத்தியேல், மிப்சாம்,— மிஷ்மா, தாமா, மாசா, ஆதாத், தேமா, எத்தூர், யச நாபிஷ், கேத்மா;—இவர்கள் இஷ்மாவேலின் யெ புத்திரர்.—தங்கள் தங்கள் கிராமங்களிலும், அர யெ ணங்களிலும், வழங்கிவரும் நாமங்கள் இவை யே. இப்பன்னளிருவருந் தங்கள் தங்கள் சாதிக

(69) நியா.யச.அ. (70) அதி.௩௫௫. (௭0) அதி.யெ.யெ. அதி.உஉ.யெ. (௭௨) அதி.யெ.யெ. அதி.உ௫.யெ. (௭௩) யோச.௧.௫. சங்.௧.உ. (௭௪) யோச.யெ.யெ. (௭௫) அதி.௩௫.யெ. (உ௫) அதி. உ. க.நாளா.௧.௩௨. (௭) அதி.உச.௩௬. (௮) அதி.உச.யெ. நியா.௬.௩. (௯) அதி.௩௫.உக. (௧) அதி.௩௫.உக. (ய) அதி.உ௩.யெ. (யெ) அதி. யெ.யெ. (யெ) அதி.யெ.யெ. (யெ) க.நாளா.௧.உக. (யெ) க.நாளா.௧.௩௫. அதி.யெ.உய.

யெ னுக்கு பிரபுகள்.—இஷ்மாவேல் ஊற்று முப் பத்தேமுயயதில் பிராணனைவிட்டு மரித்துத் தன் யெ சனங்களுடனே சேர்க்கப்பட்டான்.—அவன் தன் சகோதரரெல்லாருக்கும் முன்பாக இறந்தான். அவர்கள் அபிலா என்னுந்தேசமுதல், எகிப்துக்கு எதிராக அஜீருக்குப்போகிறவழியிலுள்ளஜூர்மட்டும், வாசம்பண்ணினார்கள்.

யெ ஆபிரகாமின் புத்திரானுகிய ஈசாக்கினுடையவ மிசவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப்பெற்றான்.—

யெ பாதாராம் என்னுந் தேசத்திலிருந்த ஜூரியாவின் பெத்துவேலுக்குப்புத்திரியும், ஜூரியாவின் லாபானுக்குச் சகோதரியுமாயிருந்த ரிபெக்காளை ஈசாக்கு விவாகம்பண்ணினபொழுது, அவ னுக்கு நாற்பதுவயது.—தன்மனைவி மலடியான படியால் ஈசாக்கு அவளைக்குறித்து யெ கோவாவை நோக்கிப் பிரார்த்தனை பண்ணினான்.

யெ அவன் பண்ணின பிரார்த்தனையை யெ கோவா கேட்டு அருள்செய்தார்; பின்பு அவன் மனைவியாகிய ரிபெக்காள் கருப்பவதியானாள்.—

யெ ஈசுக்கன் தன்வயிற்றில் ஒன்றோடொன்று நெருக்குண்ணும்பொழுது, அவன் அப்படியானால், எனக்கிப்படியிருப்பானென்று சொன்னான்.

யெ மேலும் யெ கோவாவினிடத்திற்போய் உசாவினான்.—யெ கோவா அவனைநோக்கி, இரண்டொசொதி உன் கருப்பத்திலிருக்கின்றன; இருவகைச்சனம் உன்னுதரத்திலிருந்துவரும்; அவற்றில் ஒருவகைச்சனம்மற்றவகைச்சனத்திலும் பலவ்கொண்டிருக்கும்; மூத்தவன் இளையவனிடத்தில்சேவிப்பானென்றுசொன்னார்—பிரசவகாலம் பூரணமானபொழுது அவனுடைய கருப்பத்தில் நின்றும் இரட்டைப்பிள்ளைகள் தோன்றின.—

யெ மூத்தவன் செந்நிறமுள்ளவனும், சருவாங்கமும் மயிருள்ள ஆடையைப்போலிருப்பவனுமாய்ப் பிறந்தான்; அதிலும் அவனுக்கு ஏசாவென்று

யெ பேரிட்டார்கள்.—பின்பு அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிகாலைப் பிடித்துக் கொண்டு பிறந்ததிலும், அவனுக்கு யாக்கோ பென்று பேரிட்டார்கள். இவர்களை அவன் பெற்றபொழுது ஈசாக்குக்கு அறுபதுவயது.

யெ பாலகராகிய அவர்கள் பெரியவர்களானபின்பு, ஏசா வேட்டையில் றிபுண்ணும் வனவாசியுமாயிருந்தான்; யாக்கோபு சாதுள்ளவனும் கூடா

யெ ரவாசியுமானான்.—ஈசாக்கு, தன்னுடையவாய்க்கு உருசியானதை ஏசாவு வேட்டையாடிக்கொண்டு வருவதினாலே அவன்மேற் பட்சமாயிருந்தான். ரிபெக்காள் யாக்கோபின்மேற் பட்சமாயிருந்தான்.—ஏசாவு வெளியிலிருந்து இளைப்பாய் வந்தபொழுது, யாக்கோபு கூழைச்சமைத்

துக்கொண்டிருந்தான்.—அதைக்கண்டு ஏசாவு கூயாக்கோபைநோக்கி, எனக்கிளைப்புண்டாயிருக்கிறது; இந்தச்சிவந்த உணவிலேநான் புகிக்கக் கொஞ்சந்தாவென்றுசொன்னான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்றும் பேராயிற்று.—யாக்கோபு உன்சேஷ்டபுத்திர அதிகாரத்தை இன்று விலையாகத் தாவென்று சொன்னான்.—அதற்கு கூட ஏசாவு நான் மரிக்கிறேன்; இந்தச்சேஷ்டபுத்திர அதிகாரத்தினால் எனக்கு என்ன லாபமென்று சொன்னான்.—அப்பொழுது யாக்கோபு, இன்று எனக்கு ஆணையிட்டிக்கொடுமென்றான். அவன் இவனுக்காணையிட்டித் தன்சேஷ்டபுத்திர அதிகாரத்தை யாக்கோபுக்கு விற்றான்.—யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையுங் கொடுத்தான்; அவன் போசனபானம்பண்ணி எழுந்துபோனான். இப்படி ஏசாவு தன்சேஷ்டபுத்திர அதிகாரத்தை அலட்சியம் பண்ணினான்.

உக. அதிகாரம்.

க. பஞ்சத்தினியித்தம் ஈசாக்குக்கேராரிலேபோயிருக்கையில் தன்மனைவியைத் தன் சகோதரியெனல்: யெ செல்வத்தையிகப்பெறல்: யெ கிணற்றின்நிமித்தம் பணியிடக்காரருக்கு விவாதமுண்டாதல். பேர்ஷேபாவில் வசித்தல்: உக. ஈசாக்குடன் அபிமேலேக்கு உடன்படிக்கைசெய்தல்: கூட ஆணைக்கின்றுதோண்டல்: கூச. ஏசாவின்விவாகத்தினியித்தம் அவன்பிதாமாதா விசனமடைதல்.

முன்னே ஆபிரகாமின் நான்களிலே உண்டான பஞ்சமையன்றிப் பின்னும் ஒரு பஞ்சம் தேசத்திலுண்டானபொழுது, ஈசாக்கு, பெவில்தருக்கு இராசனுகிய அபிமேலேக்கினிடத்தில் கேராருக்குச்சென்றான்.—யெ கோவா அவனுக்குத் தரிசனையாகி அவனைநோக்கி, நீ எகிப்துக்குப் போகாதே; நான் உனக்குச்சொல்லுந் தேசத்திலே வாசம்பண்ணு.—இந்தத் தேசங்கள் யாவையும், உனக்கும், உன்சந்ததிக்கும் நான் தந்து, உன்பிதாவாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையைநிறைவேற்றவேன்; ஆதலால் இத்தேசத்திலேதங்கியிரு; நான் உன்பட்சமாயிருந்து உன்னை ஆசீர்வதிப்பேன்.—ஆபிரகாம் என்வாக்குக்கமைந்து, என்கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும், நியமங்களையும், வேதப்பிரமாணங்களையும் கைக்கொண்டு நடந்தபடியால்,—நான் உன்சந்ததியை வாணத்தின் கட்டு சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன்சந்ததிக்கு இத்தேசங்கள் யாவையுங் கொடுப்பேன்; உன் சந்ததியினாலே பூமண்டலத்திலுள்ள சமஸ்த சாதியாரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்

(யெ) வச.அ. (யெ) க.சாமு.யெ.எ. சங்.எ.அ.கச. அதி.யெ.யெ. (யெ) மத்.க.உ. (யெ) அதி.உஉ.உக. அதி. உச.உக. (உக) க.நானா.உ.உய. ரோ.கூ.யெ. (உஉ) க.சாமு.கூ.கூ. (உக) அதி யெ.யெ. அதி.உச.கூ. உசாமு. அ.யெ. அதி.உஎ.உக. மல்.க.கூ. ரோ.கூ.யெ. (உஉ) அதி.உஎ.யெ.யெ.உக. (உக) ஒசே.யெ.உக. அதி.உஎ.கூச. (உஎ) அதி.உஎ.கூ. யோபு.க.க.அ. சங்.க.எ.எ. எபி.யெ.க.க. (உஅ) அதி.உஎ.யெ.உக.உக. அதி.உஎ.ச. (கூ) எபி.யெ.யெ.க. (கூ) பிர.அ.யெ. (உக. அதி. க.) அதி.யெ.யெ. அதி.உயெ.உ. (உ) அதி.யெ.உ. (கூ) அதி.உயெ.க. சங்.கூ.யெ. எபி.யெ.கூ. அதி.உஅ.யெ. அதி.யெ.உ. அதி.யெ.யெ. அதி.யெ.யெ. அதி.யெ.யெ. அதி.யெ.யெ. அதி.உஉ.யெ. (ச) அதி. யெ.யெ. அதி.யெ.கூ. (உ) அதி.உஉ.யெ.யெ.

௧. நென்று சொன்னார்.—ஈசாக்கும் கேராரில் வா
 ௨ சம்பண்ணினான்.—அவ்விடத்து மனிதர்கள் அவ
 னுடைய மனைவியைக் குறித்து விசாரித்தார்கள்.
 ரிபெக்காள் கண்ணுக்கு அழகுள்ளவளானபடி
 யால் அவ்விடத்து மனிதர் அவள்நிமித்தம், தன்
 னைக் கொல்லுவார்களென்றெண்ணி, அவளைத்
 தன்மனைவியென்று ஈசாக்கு, சொல்லப்பயந்து,
 அவள் என் சகோதரியென்று சொன்னான்.—
 ௩ அவன் அங்கே நெடுநாளாகத்தங்கி வருகையில்,
 பெலிஸ்தருக்கு இராசனாகிய அபிமேலேக்கு, ப
 லகணியவழியாய் ஈசாக்குத்தன் மனைவியாகிய ரி
 பெக்காளுடனே சரசுஞ்செய்யக் கண்டான்.—
 ௪ அபிமேலேகு ஈசாக்கை அழைத்து, நிச்சயமாக
 அவன் உன்மனைவி; அப்படியிருக்க, அவன் உன்
 சகோதரியென்று சொன்னதென்னவென்றான்.
 அதற்கு ஈசாக்கு அவன் நிமித்தம் எனக்கு மர
 ணம் வராதபடிக்கு இப்படிச்சொன்னேனென்
 னான்.—அபிமேலேகு எங்களிடத்தில் எதைக்
 கண்டு நீ இழைச்செய்தாய். சனங்களுக்குள் ஆ
 ராகிலும் எளிதாய் உன் மனைவியுடனே சயனிக்
 கவும், உன் மூலமாக எங்களுக்குக் குற்றம் வர
 வும், உடையதாயிருந்ததெயன்று சொன்னான்.—
 ௫ அபிமேலேகு இந்தப் புருஷனையாகிலும் இவன்
 மனைவியையாகிலும் தொடுகிறவனெவனோ, அ
 வன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவானென்
 னு எல்லாச்சனங்களுக்குக் கட்டளையிட்டான்.
 ௬ ஈசாக்கு அந்தத்தேசத்தில் விளைத்து, அவ்வரு
 ஷத்தில் நூறுமடங்குபலனை யடைந்தான்; யெ
 கோவா அவளை ஆசீர்வதித்து வந்ததனால் அந்
 ௭ தமனிதன் மேன்மைபெற்று,—மிகவும் ஐசுவரி
 யவானாகி, வரவர மிகவும் பெரியவனானான்.—
 ௮ ஆட்டுக்கட்டங்கனும், மாட்டுக்கட்டங்கனும்,
 அதேகம் பணிவிடைக்காரருமுடையவளையி
 ருக்கக்கண்டு, பெலிஸ்தர் அவன் மேற் பொரு
 ளுமைகொண்டார்கள்.—அதினால் அவனுடைய பி
 தாவாகிய ஆபிரகாமின் நாங்களில் அவனுடை
 ய பணிவிடைக்காரர் தோண்டின கிணறுகள்
 யாவையும் மண்ணினாலே நிறைத்துத் தூர்த்து
 ௯ விட்டார்கள்.—அபிமேலேக் ஈசாக்கினிடத்தில்,
 எங்களிலும் நீ அதிக பலவானாயிருக்கிறாய்; ஆ
 கையால் எங்களைவிட்டுப் போய்விடு என்று
 சொன்னான்.
 ௧௦ ஈசாக்கு அவ்விடம் விட்டுப்பறப்பட்டு, கே
 ராரின் தாழ்ந்தபூமியிலே கூடாரம்போட்டு, அந்
 ௧௧ கேவாசம் பண்ணி,—தன் பிதாவாகிய ஆபிரகா
 முடைய நாங்களில் தோண்டப்பட்டவைக
 ளும் ஆபிரகாம் மரணமடைந்தபின் பெலிஸ்தி
 யரால் தூர்க்கப்பட்டவைகளுமான நீருள்ள கி
 ணறுகளைத் திரும்பவும் தோண்டி, தன்பிதா அ
 வைகளுக்கிட்டிருந்த பேர்களை யே அவைகளுக்

குத் தானுமிட்டான்.—ஈசாக்கின் பணிவிடைக் க
 காரர் பின்னுந் தாழ்ந்தபூமியில் தோண்டி அந்
 கே நீர்சுரக்கும் ஊற்றுக்கண்ணைக் கண்டார்
 கள்.—கேராரின் மேய்ப்பர் இந்த நீருற்று எங்க உய
 றுடையதென்றுசொல்லி ஈசாக்கின் மேய்ப்பரு
 டனே வாக்குவாதம் பண்ணினார்கள். தன்னுட
 னே அவர்கள் வாக்குவாதம்பண்ணினபடியால்
 அந்தக்கிணற்றுக்கு ஏசேக் என்றுபேரிட்டான்.—
 வேறுமொரு கிணற்றைத் தோண்டினார்கள். அ உக
 தற்காகவும் வாக்குவாதம்பண்ணினார்கள், ஆகை
 யால் அதற்குச் சித்ருவென்று பேரிட்டான்.—
 பின்பு அவ்விடத்தைவிட்டுப் பெயர்ந்துபோய், உஉ
 வேறுமொருகிணற்றைத்தோண்டினான்; அதற்கு
 அவர்கள் வாக்குவாதம் பண்ணி விரந்தார்கள்.
 அவன், இப்பொழுது யெகோவா நமக்கு இ
 டம்அருளினான்; இத்தேசத்தில் நாம் பல்கியிருப்
 போமென்று சொல்லி, அதற்கு நேகோபோத்
 தென்று பேரிட்டான்.—அங்கேயிருந்து பேர் உஉ
 வேப்பாவுக்குப் போனான்.—அன்றிரவிலே யெ உஉ
 கோவா அவனுக்குத்தரிசனையாகி, நான் உன்
 பிதாவாகிய ஆபிரகாமுடைய தேவன்: பயப்
 படாதே; நான் உன் பட்சமாயிருந்து, எந்தாச
 னாகிய ஆபிரகாமின் நிமித்தம் உன்னை யாசீர்வ
 தித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவே
 னென்றார்.—அங்கே அவன் வேதிகையை யுண்டி
 டாக்கி, யெகோவாவுடைய நாமத்தைச்
 சொல்லிப் பிரார்த்தனைபண்ணினான். அவ்விடத்
 திலேயுந் தன் கூடாரத்தைப்போட்டான். ஈசாக்கி
 ன் பணிவிடைக்காரர் அங்கே ஒரு கிணற்
 தைத்தோண்டினார்கள்.
 அபிமேலேக்கும் அவன் சிகெகிதரிவொருவ உஉ
 னாகிய அகூசாந்தம் அவன் சேனாதிபதியாகிய
 பீகோலும் கேராரிலிருந்து அவ்விடத்துக்கு வந்
 தார்கள்.—அவர்களைநோக்கி, ஈசாக்கு எதற்காக உஎ
 என்னிடத்தில் வந்தீர்கள். நீங்கள் என்னைப்ப
 கைத்து உங்களைவிட்டுநீங்கள் என்னையனுப்பினீர்
 களேயென்றுசொன்னான்.—யெகோவா உஉ உஉ
 துபட்சமாயிருக்கிறாரென்று கண்டோம்; நீர்
 யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.—
 நாங்கள் உம்மைத்தொடாமல், நன்மையையே உஉ
 உமக்குச்செய்து உம்மைச் சமாதானத்துடனே
 யனுப்பிவிட்டபிரகாரம், நீரும் எங்களுக்குத்தீங்
 குசெய்யேனென்பதற்கு, இருதிறத்தாராகியநாம்
 ஓராணையிட்டுக்கொள்ளவும், உம்மோடே நாங்க
 ள் ஒரு உடன்படிக்கையைச் செய்யவும், கருகி
 வந்தோமென்று சொன்னார்கள்.—அவன் அவர் கூஉ
 களுக்கு விருந்துசெய்தான். அவர்கள் போசன
 பானம் பண்ணினார்கள்.—அதிகாலையிலெழுந்து கூக
 ஒருவருக் கொருவர் ஆணையிட்டுக் கொண்டார்
 கள்; பின்பு ஈசாக்கு அவர்களை யனுப்பிவிட்

(௪) அதி. ௩௨. ௩௬. நீதி. ௨௬. ௨௬. அதி. ௨௪. ௩௬. (௫) அதி. ௨௩. ௬. (௬) சங். ௩௩. ௩௩. (௭) மத். ௩௬. ௩. வச. ௬. அதி. ௨௪. ௬. யோபு. ௪௨. ௩௨. (௮) அதி. ௨௪. ௬. (௯) அதி. ௬. ௭. ௩. பிர. ௪. ௪. (௧௦) யாத். ௬. ௬. (௧௧) அதி. ௨௬. ௬. (௧௨) அதி. ௨௬. ௬. (௧௩) அதி. ௨௬. ௭. சங். ௩௩. ௩௩. (௧௪) அதி. ௨௬. ௭. (௧௫) நியா. ௩. ௭. வச. ௩. ௬. (௧௬) அதி. ௨௬. ௨௨. ௨௬. (௧௭) அதி. ௨௪. ௬. (௧௮) அதி. ௩. ௬. (௧௯) அதி. ௨௬. ௬.

டான். அவர்கள் சமாதானத்துடனே அவனை விட்டுப்போனார்கள்.

- ௧௨ அந்நாளிலே ஈசாக்கின்பணிவிடைக்காரர்வந்து தாங்கள் தோண்டின கிணற்றின் செய்தியை அவனுக்கறிவித்துச் சலத்தைக் கண்டோமென்றார்கள்.—அதற்கு வேப்பாவென்று பேரிட்டான்; ஆகையால் இந்நாள்வகைக்கும் அவ்வூர் பேர்வேப்பாவென்று பெயர் சொல்லப்பட்டிருக்கின்றது.—
- ௧௪ ஏசா நாற்பதாம் வயதிலே ஏத்தியானை பேயெரினுடைய குமாரத்தியாகிய யுத்தீத்தையும், ஏத்தியானை ஏலோனுடைய குமாரத்தியாகிய பல்மாதீத்தையும் விவாகம் பண்ணினான்.—அவர்களாலே ஈசாக்கு ரிபெக்காள் என்பவர்களுக்கு மணக்க சப்புண்டாயிற்று.

உள. அதிகாரம்.

௧. மான் இறைச்சிக்காக ஈசாக்கு ஏசாவையனுப்பல்: ௫. ரிபெக்காள் யாக்கோபுக்குத் தூர்ப்புத்திசொல்லல்: ௨௪. யாக்கோபு தனக்கு ரிபெக்காள் சொன்ன தூர்ப்புத்தியினால் தன் பிதாவாகிய ஈசாக்கினிடத்திற் சூதாக ஆசீர்வாதம் பெறல்: ௩௨. மானிறைச்சியோடே வந்து ஏசாவு தன் பிதாவிடத்தில் ஆசீர்வாதமேவண்டி, அது பெறாமையால் வருந்தல்: ௪௧. ஏசாவு கோபங் கொண்டு யாக்கோபைக் கொலைசெய்ய எண்ணல்.

- ௩ ஈசாக்கு விருத்தகூகிக் கண்களிர்நடைந்ததினால் பார்வையற்றவனானான், அவன் தன் மூத்தகுமாரனாகிய ஏசாவை என்மகனே, என்றழைத்தான்; அதற்கவன் என்னவென்று கேட்க,—அவன் நான் விருத்தனானேன்; என்மரணநாளையறியேன்.—ஆதலால் நீ உன் ஆயுதங்களையும், அம்புக்கூட்டையும், வில்லையுமெடுத்துக்கொண்டு, வெளிக்குப்போய், எனக்காக வேட்டையாடிவந்து;—எனக்குப் பிரியமான சுவையுள்ள போசனத்தைச் சமைத்து; நான் புசிக்கவும்; நான் மரணமடையுமுன்னே, என் ஆத்தமம் உன்னை ஆசீர்வதிக்கவும்; என்னிடத்திற்கொண்டுவாவென்றான்.
- ௫ ஈசாக்குத் தன்புத்திரனாகிய ஏசாவுக்குச் சொன்னதை ரிபெக்காள் கேட்டிருந்தான். ஏசாவு வேட்டையாடிக்கொண்டு வரும்படி வயல்வெளிக் குப்போனான்.—ரிபெக்காள் தன் புத்திரனாகிய யாக்கோபை நோக்கி, உன்பிதா உன்சகோதரனாகிய ஏசாவுடனே,—நான் புசிக்கும்படி நீ வேட்டையாடிச் சுவையுள்ள போசனத்தைச் சமைத்துக் கொண்டுவாவென்றும், எனக்கு மரணம் வருமுன்னே யெ கோவா வின் சந்நிதியில் உன்னை ஆசீர்வதிப்பெனன்றும் சொல்லக்கேட்டேன்.—ஆதலால் என் மகனே, என் சொல்லக்கேட்டு நானிடுங்கட்டளைப்பிரகாரஞ் செய்வாயாக.—நீ ஆட்டிமந்தைக்குப்போய் நல்லவெள்ளாட்டுக் குட்டிகளிரண்டைக்கொண்டு

வா; நான் அவைகளை உன்பிதாவுக்குப் பிரியமானபடி, சுவையுள்ள போசனமாகச் சமைப்பேன்.—நீ அதை உன் பிதாவிடத்திற்குப் புசிக்கும்படி கொண்டு போனால்; அவர், தமக்கு மரணம் வருமுன்னே, உன்னை ஆசீர்வதிப்பாரென்று சொன்னான்.—அதற்கு யாக்கோபு தன் மாதாவாகிய ரிபெக்காளை நோக்கி, என்சகோதரனாகிய ஏசாவு உரோமமுள்ளவன்; நான் உரோமமில்லாதவன்.—என்பிதா என்னைத்தடவிப்பார்க்கவும் கூடும்; அப்பொழுது அவருக்கு நான் வருத்தை யத்தோன்றி ஆசீர்வாதத்தையல்ல, சாபத்தை யே என்மேல் வருவிப்பேனென்று சொன்னான்.—அவனுடைய மக மாதா என்மகனே, அந்தச்சாபம் என்மேல் வருவதாக; என் சொல்லுமாத் திரவ் கேட்டு, நீபோய், என்னிடத்துக்குக் கொண்டுவாவென்று சொன்னான்.

அவன்போய்ப் பிடித்துத் தன் மாதாவிடத்திற் கொண்டு வந்தான். அவன் மாதா அவன்பிதாவுக்குப் பிரியமானபடி சுவையுள்ள போசனமாகச் சமைத்து,—பின்பு ரிபெக்காள் வீட்டிலே தன்னிடத்திலிருந்த தன் மூத்தமகனாகிய ஏசாவின் நல்லவள் திரவ் களையெடுத்துத் தன் இளையமகனாகிய யாக்கோபுக்குடுத்தி,—வெள்ளாட்டுக் குட்டிகளின் மகதோல்களை அவன்கைகளிலேயும், உரோமமில்லாத அவன்கழுத்திலேயுமிட்டி,—தான் சமைத்த சுவையுள்ள போசனத்தையும், அப்பத்தையும், தன்புத்திரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தான்.—அவன் தன் பிதாவிடத்திற் சேர்ந்து, பிதாவே, யி அன்று சொல்ல; இருக்கிறேன்; என் மகனே, நீயாரென்றான்.—யாக்கோபு தன் பிதாவை நோக்கி, நான் உமது மூத்தமகனாகிய ஏசாவு. நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்தமம் என்னை ஆசீர்வதிக்கும் பொருட்டு நீர் எழுந்திருந்து, நான் வேட்டையாடிக்கொண்டு வந்ததைப் புசியுமென்று சொன்னான்.—ஈசாக்கு, தன் புத்திரனுடனே, என்மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படியாகப்பட்டதென்று கேட்க; அவன், உம்முடைய தேவனாகிய யெ கோவா எனக்கு நேரிடப்பண்ணினாரென்றான்.—ஈசாக்கு யாக்கோபுடனே, என் மகனே, உக நீ என் புத்திரனாகிய ஏசாவுதானே அல்லவாவென்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி, சமீபித்து வாவென்று சொன்னான்.—யாக்கோபு உதன் பிதாவாகிய ஈசாக்கைச் சமீபித்தான். அவன் இவனைத் தடவிப்பார்க்கு, குரல், யாக்கோபினுடைய குரல்; கைகள், ஏசாவின்னுடைய கைகளென்று சொல்லியும்;—இவனுடைய கைகள், இவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல், உரோமமுள்ளவைகளாயிருந்தபடியால், இவனை அறியாமல் ஆசீர்வதித்தான்.—அவன், நீ என் புத்திரனாகிய ஏசாவுதானே என்றான்; இவன், நான்

(௧௩) அதி.உக.௩௧. (௧௪) அதி.௩௬.௨. (௧௫) அதி.உள.௪௧. (உள. அதி. ௧.) அதி.௪௨.௨. க.சாமு.௩.௨. (உ) நீதி.உள.௧. யாக்கோபு. (௧) அதி.உரு.உள.உ. (௪) வச.உள. உபா.௩௬.௧. (அ) வச.௨௩. (௧) வச.௪. (ய) வச.௪. (ய) அதி.உரு.உரு. (ய) வச.உ. அதி.௧.உரு. உபா.உள.யி. (ய) அதி.௪௬.௧. க.சாமு.உரு.உ. மத்த.உள.உரு. (ய) வச.௪.௧. (ய) வச.உள. (ய) வச.௪. (உ) வச.௨. (௨) வச.௨௩.

உடு தானென்றான்.—அவன், என் குமாரனே, நீ வேட்டையாடிக்கொண்டெவந்ததை நான் புசித்து, என் ஆத்தமம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதை என் கிட்டடக்கொண்டெவாவென்றான். இவன் கிட்டடக்கொண்டெபோக, அவன் புசித்தான். பின்னும் அவனுக்குத் திராட்சரசத்தைக் கொண்டெவந்துகொட்க்க, அவன் குடித்தான்.—இவன் பிதாவாகிய ஈசாக்கு இவனுடனே, என் மகனே, நீ கிட்டடவந்து என்னை முத்தஞ் செய்யென்று சொன்னான்.—
 உஎ இவன்கிட்டப்போய் அவனை முத்தஞ்செய்தான். அவன், இவனுடைய வஸ்திரங்களின் வாசனை யை மோதா, ஆ! என் புத்திரனுடைய வாசனையை கோவாவின் ஆசீர்வாதம்பொருத்திய வயல்நிலத்தின் வாசனையைப்போலிருக்கின்றது.—
 உஅ தேவன் வானத்திற் பனியோடே கொழுத்த பூமியையும், மிகுதியான தானியத்தையும், திராட்சரசத்தையும், உனக்கு அருளிச்செய்வாராக.—
 உக பலவகைச்சனங்கள் உன்னிடத்திற்சேவிக்கவும், நானுசாநிகளும் உன்னைவணங்கவுங்கடவர்கள். உன் சகோதரருக்குத்தலைவரையிருக்கக்கடவாய். உன் மாதாவின்புத்திரரும் உன்னைவணங்கக்கடவர்கள். உன்னைச் சபிக்கிறவன் ஒவ்வொருவனுஞ் சபிக்கப்படவும்; உன்னை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படவும் கடவர்களென்று சொல்லி, அவனை ஆசீர்வதித்தான்.

௩௦ ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தமாதிரத்திலே, யாக்கோபு தன் பிதாவாகிய ஈசாக்கின் சமூகத்தைவிட்டுப் புறப்படுகையில், அவன்சகோதரனாகிய ஏசாவு வேட்டையாடிவந்தான்.—அவனும் சுவையுள்ள போசனத்தைச் சமைத்து, தன் பிதாவினிடத்திற் கொண்டெவந்து, உம்முடைய ஆத்தமம் என்னை ஆசீர்வதிக்கும்படி என்பிதா எழுந்து உம்முடைய புத்திரனாகிய நான் வேட்டையாடிக்கொண்டெவந்ததைப் புசிப்பாராகவென்று தன் பிதாவைநோக்கிச்சொல்ல;—அவன் பிதாவாகிய ஈசாக்கு, நீ யார்என்றான். நான் உமது மூத்தமகனாகிய ஏசாவு என்றான்.—
 ௩௧ ஈசாக்கு அதிக நடுக்கத்துடனே பதைபதைத்து, வேட்டையாடி ஒருவன் என்னிடத்திற் கொண்டெவந்த எல்லாவற்றிலும் நீ வருமுன்னே நான் புசித்தேன்: அவனெங்கே; அவன்யார்; அவனை ஆசீர்வதித்தேன்: அவனே ஆசீர்வதிக்கப்பட்டவரையிருப்பானென்றான்.—ஏசாவு தன் பிதாவின் வாக்குகளைக்கேட்டவுடனே மிகுந்த துக்கமாய் உரத்தசத்தத்தோடே அலறி, தன் பிதாவைநோக்கி, என் பிதாவே, என்னையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்றுசொன்னான்.—அதற்கவன், உன் சகோதரன் சூதாய்வந்து, உனக்குரிய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்.—
 ௩௨ அப்பொழுது அவன், இதனுடனே இரண்டொரம்

என்னை வஞ்சித்தான்; என் சேஷ்டபுத்திர அதிகாரத்தையும் அபகரித்தான்; இப்பொழுது எனக்குரிய ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டான். யாக்கோபுஎன்னும் நாமம் அவனுக்குத்தரும்அல்லவா, என்றுசொன்னதமன்றி, என்னையும் ஆசீர்வதிப்பதற்கு இடமில்லையாவென்றுஞ் சொன்னான்.—ஈசாக்கு ஏசாவுக்கு உத்தரமாக, நான் அவனை உனக்குத்தலைவனாகவைத்தேன்; அவன் சகோதரரெல்லாரும் அவனிடத்தில் சேவிக்க நியமித்து, தானியத்தையும், திராட்சரசத்தையும் கொடுத்து, அவனை ஆதரித்தேன். என்மகனே! இனி நான் உனக்கு என்னசெய்வென்றென்று சொன்னான்.—ஏசாவு தன் பிதாவைநோக்கி, என் பிதாவே, இந்தஒரே ஆசீர்வாதமத்திரமோ உம்மிடத்திலுள்ளது. என் பிதாவே, என்னையும் ஆசீர்வதியுமென்றான்: ஏசாவு, சத்தமிட்டு அழுதான்.—அவன் பிதாவாகிய ஈசாக்கு, அவனுக்கு உத்தரமாக, கேள், உன்வாசஸ்தலம் கொழுத்த பூமியோடும், உயர்ந்த வானத்துப் பனியோடும் இருக்கும்.—உன் கத்தியைக்கொண்டு நீ சீவனம் பண்ணி, உன் சகோதரனிடத்தில் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளுங்காலத்தில், உன் கழுத்திலிருக்கும் அவனுடைய துக்கத்தை ஒடித்துப் போடுவாயென்று சொன்னான்.

யாக்கோபுக்குத் தன்பிதாஅளித்த ஆசீர்வாதத்தினிமித்தம் ஏசாவு யாக்கோபைப் பகைத்து; என் பிதாவுக்காகத் துக்கிக்கும் நாள்கள் சமீபிக்கின்றன; அப்பொழுது நான் என்சகோதரனாகிய யாக்கோபைக் கொலைசெய்வென்றென்று அபிப்பிராயங்கொண்டான்.—ரிபெக்காளுக்கு மூத்த சமகனாகிய ஏசாவின் வார்த்தைகள் அறிவிக்கப்பட்டன. அப்பொழுது அவன் தன் இளையமகனாகிய யாக்கோபை அழைத்து, உன் சகோதரனாகிய ஏசாவு உன்னைக்கொலைசெய்ய நினைத்துத் தன்னைத் தேற்றுகிறான்.—ஆகையால் என்மகனே நான்சொல்வதைக்கேட்டு எழுந்து ஆராளிலிருக்கிற என்சகோதரனாகிய லாபானிடத்திற் போய்,—உன் சகோதரனுடைய கோபந்தணி சுகிறவரைக்கும், சிலநாள் அவனிடத்திலே இரு;—உன் சகோதரன் உன்மேல்வைத்த கோபம் நீங்கி, சடுநீ அவனுக்குச்செய்ததை அவன் மறந்தபின்பு, நான் ஆள் அனுப்பி, அவ்வுடத்திலிருந்து உன்னை வரவழைப்பேன்: ஒரேநாளில் உங்கனிருவரையும் இழந்துபோகவேண்டுமெனவென்றான்.—ரிபெக்காள் ஈசாக்கைநோக்கி, ஏத்தின் சந்ததியின் ஸ்திரிகள் நிமித்தம் என் ஆத்தமம் வியாசுலப்படுகின்றது. ஏத்தின் சந்ததியிலுள்ள குமாரத்திகளாகிய இத்தேசத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்கொண்டால், என் சீவனிருந்தென்னவென்று சொன்னான்.

(உடு) வச.ச. (உஎ) ஒசே.யச.க. (உஅ) எபி.யக.உய. உபா.கூ.யக.உஅ. உபா.கூ.உஅ. (உக) அதி.க.உடு. அதி.சக.அ. அதி.யெ.க. எண்.உச.க. (௩௧) வச.ச. (௩௨) அதி.உஅ.கூ. ரோ.யக.உக. (௩௩) எபி.யெ.யெ. (௩௪) அதி.உடு.உக. அதி.உடு.கூ. (௩௫) உ.சாமு.அ.யச. வச.உக. வச.உஅ. (௩௬) எபி.யெ.யெ. (௩௭) வச. உஅ. எபி.யக.உய. (௩௮) அதி.உடு.உக. உ.சாமு.அ.யச. ஒப.யஅ.யக.உய. உ.இரா.அ.உய. (௩௯) அதி.கௌ.ச.அ. அதி.இய.கூ.ய. ஒப.ய. (௪௦) சங்.கூ.சு. (௪௧) அதி.யக.கூ. (௪௨) அதி.உச.கூ. அதி.உஅ.அ. அதி.உச.கூ.

௨௮. அதிகாரம்.

க. யாக்கோபு பதாராஸூருக்கு அனுப்பப்படல்: சு. ஏசாயு இஷ்மாவேலியு புத்திரியை விவாகஞ்செய்தல்: டி. யாக்கோபு பிரயாணஞ் செய்தலும், சொப்பனங்காணலும்: டி. சொப்பனதரிசனமடைந்த ஸ்தலத்துக்குப் பெத்தேல் என்று பேரிடலும், சங்கற்பம் பண்ணலும்.

ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, காணுனியர்குமாரத்திகளிற்பெண்கொள்ளாமல், புறப்பட்டிப்பதாராமிலிருக்கிற உன் மாதாவின் பிதாவாகிய பேத்துவேல் வீட்டாரிடத்திற்போய், அவ்விடத்தில் உன் மாதாவின் சகோதராகிய லாபாறுடைய குமாரத்திகளில், ஒருபெண்ணைவிவாகம்பண்ணிக்கொள்ளென்று கட்டளை யிட்டதும், சருவ வல்லமையுள்ள தேவன் உனையாசீர்வதித்து, பற்பலசனசங்கமாகும்படி உன்னைப் பல்கிப்பெருகப் பண்ணுவாராக.—ஆபிரகாமுக்குத் தேவன் அளித்ததும், நீ பரதேசியாய்த்தங்கிவருகிறதமான இத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் பொருட்டு, அவர் ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும், உன்சந்ததிக்கும் அருளிச்செய்யக்கடவரென்றும் சொல்லி, ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அவன் பதாராமிலிருந்த அராமியாகிய பேத்துவேலுக்குப் புத்திரனும், தனக்கும் ஏசாவுக்கும் மாதாவாகிய ரிபெக்காளின் சகோதரமாயிருந்த லாபானிடத்திற்குப் புறப்பட்டான்.

ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து ஒருபெண்கொள்ளும்படி அவனைப்பதாராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில், நீ காணுனியர் குமாரத்திகளில் பெண்கொள்ளலாகாதென்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,—யாக்கோபு தன் பிதாவுக்கும், தன் மாதாவுக்கும், அமைந்து, பதாராமுக்குப் புறப்பட்டிப்போனதையும், ஏசாவு கண்டதிலும்,—தன்பிதாவாகிய ஈசாக்கு, காணுனியர் குமாரத்திகளிற்பிரியவீனமாயிருப்பதையறிந்ததினாலும்,—ஏசாவு இஷ்மாவேலிடத்துக்குப்போய்த் தனக்குமுன்னிருந்த மனைவிகளையன்றி, ஆபிரகாமுடைய புத்திரனாகிய இஷ்மாவேலின் புத்திரியும் நெபாயோத்தின் சகோதரியுமான மகலாத்தையும் விவாகம்பண்ணினான்.

யாக்கோபு பேர்வேபாவைவிட்டு, ஆரானுக்குக் குளேராய்ப் பிரயாணம் பண்ணினான்.—சூரியன் அஸ்தமித்ததினால் தான்சேர்ந்த ஒரு இடத்தில் இராத்தங்கி, அங்குள்ள கற்களிலொன்றை அடுத்தா, தன் தலையின்கீழ்வைத்து, அங்கே உறங்கும்

படி படுத்துக்கொண்டான்.—பின்பு சொப்பனம் யெதில், ஒரு ஏணி, பூமியில் நிறுத்தப்பட்டிருக்கிறதாகவும்; அதின் தலை வானத்தை அளாவியிருக்கிறதாகவும்; அதின் வழியாகத் தேவனுடைய கள் ஏறுகிறவர்களும், இறங்குகிறவர்களும் இருக்கிறதாகவும்;—அதற்கு மெலாய் யெகோவாவா நின்றுகொண்டு, யெகோவாவாகிய நான் உன்பிதாவாகிய ஆபிரகாமுடைய தேவனும், ஈசாக்கின் தேவனுமாயிருக்கிறேன். நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும், உன்சந்ததிக்கும் அளிப்பேன்.—உன்சந்ததி பூமியின் மணலைப்போல விருத்தியாகும். நீ கிழக்கும், மேற்கும், வடக்கும், தெற்குமாகிய நான்குதிசையிலும் பரம்புவாய்; உன்னும், உன் சந்ததியாலும், பூமியிலுள்ள வமிசங்களுள்ளும் ஆசீர்வதிக்கப்படும்.—நான் உன் பட்சமாயிருந்து, நீ யெகோவா மெலாய்க்கும் உன்னைக்காப்பாற்றி, உன்னை இந்தத்தேசத்திற்குத் திரும்பிவரப் பண்ணுவேன். நான் உனக்குச் சொல்லியிருக்கிறதெதுவோ அதையெல்லாஞ்செய்வேன். உன்னைக்கைவிடேன் என்று சொல்லுகிறதாகவும்; கண்டான்.—யாக்கோபு நித்திரைதெளிந்து விழித்தபொழுது, மெய்யாகவே யெகோவா இந்த ஸ்தலத்திலிருக்கிறார்; அதை நான் அறியாதிருந்தேன் என்று சொல்லிப் பயந்து,—இந்தஸ்தலம் எவ்வளவு உபயங்கமானது. இது தேவனுடைய வாசஸ்தலமேயன்றி வேறல்ல. இதுவே வானத்தின் வாசலென்றான்.

அதிகாலையில் யாக்கோபு எழுந்து, தன் தலை யெயின்கீழ்த் தான்வைத்திருந்தகல்லை எடுத்து, அதைத் தூணுகிறுத்தி, அதின்மேல் எண்ணெயைச் சொரிந்தான்.—அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் யெ என்றுபேரிட்டான். முற்காலத்தில் அவ்வுருக்கு ஊள் என்றுபேர்.—பின்னும் யாக்கோபு, தேவ உயிருனவர் என்னுடையிருந்து, நான் நடக்கிற இந்தவழியும் என்னைக்காப்பாற்றுகிறதும்; உன்னை ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தருகிறதும், என்னை என்பிதாவின் வீட்டுக் குச்சுச் சமாதானத்தோடே திரும்பி வரவும் செய்வாராகில்; யெகோவா வாகிய அவர், எனக்குத் தேவனென்றும்;—நான் தூணுகிறுத்தி உன்ன இந்தக்கல், தேவாலயமாமென்றும்; நீர் எனக்குத்தரும் எல்லாவற்றிலும் பத்திலொன்றை உமக்குச் செலுத்துவேனென்றற்கு சொல்லி, சங்கற்பம் பண்ணிக்கொண்டான்.

உக. அதிகாரம்.

க. யாக்கோபு கரானிலுள்ள ஓர் வயல்வெளியைச்சேர்தல்: க. ராகேலைக்கண்டபின் லாபா

(௨௮. அதி. க.) அதி.௨௭.௩௩. அதி.௨௭.௩௩ (௨) ஓசே.௩௨.௩௨. அதி.௨௮.௨௩. அதி.௨௨.௨௨. அதி.௨௭.௨௩. (௩) அதி.௩௭.௩௭. (௪) அதி.௩௨.௨. அதி.௩௭.௩. (௫) அதி.௨௭.௩௩. அதி.௨௭.௩௩. (௬) அதி.௩௭.௩௩. (௭) ஓசே.௩௨.௩௨. அப்.௭.௨. (௮) அதி.௨௭.௩. யோபு.௩௩. யோவா.௩.௩. எபி.௩.௩. (௯) அதி.௩௭.௩. அதி.௨௭.௨௭. அதி.௩௭.௩. அதி.௩௭.௩. (௧௦) அதி.௩௭.௩. உபா.௩.௨. உபா.௩.௨. (௧௧) வச.௨.௩. அதி.௨௭.௩. சங்.௩.௩. அதி.௩௭.௩. உபா.௩.௩. யோச.௩.௩. எபி.௩.௩. என்.௩.௩. (௧௨) யா.௩.௩. யோச.௩.௩. (௧௩) அதி.௩௭.௩. லேவி.௩.௩.௩. என்.௩.௩. (௧௪) நியா.௩.௩.௩. ௨௭. ஓசே.௩.௩. (௧௫) அதி.௩௭.௩. நியா.௩.௩.௩. வச.௩.௩. க.தீமோ.௩.௩. (௧௬) நியா.௩.௩.௩. உபா.௩.௩. ௩௭. (௧௭) அதி.௩௭.௩.௩. லேவி.௩.௩.௩.

னால் உபசரிக்கப்படல்: ராகேலை மணஞ்செய்ய எழுவுருவும் ஏவல் செய்தல்: உக. கபடமாய் ராகேலுக்குப் பிரதியாக லேயானை மணஞ்செய்வித்தமையால் ராகேலைப் பெற மேலும் எழுவுருவும் ஏவல் செய்தல்: கூக. லேயாளின் மகப்பேறு.

யாக்கோபு தரிதமாய்ப் பிரயாணஞ்செய்து, கீழ்த்திசையாரின் தேசத்திற்குப்போய்ச் சேர்ந்தான்.—அவன்பார்க்கையில், அங்கே வயல்வெளியில் ஒருகிணற்றையும், அதினருகே மூன்று மந்தை ஆடுகள் படுத்திருக்கிறதையும் கண்டான். அந்தக்கிணற்றில் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள். அந்தக்கிணறு ஒருபெரிய கல்விளாலே மூடப்பட்டிருக்கும்.—அவ்விடத்தில் ஆடுகளைல்லாஞ் சேர்ந்தபின், கிணற்றின் வாயிற்கல்லை, மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர்காட்டி, திரும்பவும், முன்னிருந்தபிரகாரம், கிணற்றின் வாயிலே கல்லை வைப்பார்கள்.—யாக்கோபு அவர்களைநோக்கி, என்சுகோதரரே, நீங்கள் எவ்விடத்தாரென்றான். நாங்கள் காரான் ஊரார் என்றுசொன்னார்கள்.—அதற்கு அவன் நாகோரின் புத்திரனாகிய லாபானை அறிவிக்கனாவென்றுகேட்க; அறிவோம் என்றார்கள்.—அவன் சுகமாயிருக்கிறானென்று இவன் விசாரித்ததற்கு, சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல் ஆடுகளை ஒட்டிக்கொண்டுவருகிறான், பார் என்றார்கள்.—அப்பொழுது அவன், இன்னும் வெகுபொழுதிற்குக்கின்றது. இது ஆடுகளைச்சேர்க்கிற வேளையல்ல. ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, பின்னும் மேய விடலாமென்றான்.—அதற்கவர்கள் ஆட்டுமந்தைகளைல்லாஞ்சேருமுன்னே கூடாது; சேர்ந்தபின், கிணற்றின் வாயிலிருக்கிற கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத்தண்ணீர்காட்டுவோமென்றார்கள்.

அவர்களுடனே அவன்சம்பாவித்துக்கொண்டிருக்கையில், ஆடுகளை மேய்க்கிறவனாகிய ராகேல், தன் பிதாவின் ஆடுகளை ஒட்டிக்கொண்டுவந்தான்.—யாக்கோபு தன் மாதாவுக்குச் சகோதரனான லாபானுடைய புத்திரியாகிய ராகேலையும், அவனுடைய ஆடுகளையும் கண்டபொழுது, யாக்கோபுபோய்க் கிணற்றின்வாயிலிருந்த கல்லைப்புரட்டி, தன் மாதாவுக்குச் சகோதரனாகிய லாபானுடைய ஆடுகளுக்குத் தண்ணீர்காட்டினான்.—பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்ய உதவு சத்தமிட்டழுதான்,—நான் உன்னுடைய பிதாவுக்கு மருமகனென்றும், நான் ரிபெக்காவின் புத்திரனென்றும், யாக்கோபு ராகேலுக்குச் சொல்ல; அவன் ஒடிப்போய்த் தன் பிதாவுக்கு அறிவித்தான்.—லாபான் தன் சகோதரியினுடைய புத்திரனாகிய யாக்கோபின் வரவைக்கேள்விப்பட்டவுடனே, அவனுக்கெதிர்கொண்டோடி,

அவனைத்தழுவி முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கழைத்துக்கொண்டுபோனான். அவன் லாபானுக்கு உள்ளகாரியங்கள் யாவற்றையும் விவரமாய்ச்சொன்னான்.—லாபான், மெய்யாய் நீ என் எனும் ஐசடும், என் மாமிசமுமானவன் என்றான். யாக்கோபு ஒருமாதகாலம் அவன் வீட்டிலேயிருந்தான்.

பின்பு லாபான் அவனைநோக்கி, நீ எனக்கு மிக மருமகனாயிருப்பதினால், சுமமா எனக்கு வேலை செய்யலாமா. சம்பளம் எவ்வளவுகேட்கிறாய்; அதை எனக்குச் சொல்லவென்று சொன்னான்.—லாபானுக்கு இரண்டு புத்திரிகளிருந்தார்கள். மிக மூத்தவனுக்கு லேயான் என்றுபெயர்; இளையனுக்கு ராகேலென்று பெயர்.—லேயான் கூசின ஐசடார்வையுள்ளவன்; ராகேல் ரூபவதியும், செளந்தரியுமாயிருந்தான்.—யாக்கோபு ராகேல்மேல் மிக அன்புவைத்திருந்தான். அதினால் உம்முடைய இளையமகனாகிய ராகேலின் நியித்தம், உம்மிடத்தில் எழுவுருஷ்டு சேவிப்பேன் என்றான்.—அ உய்தற்கு லாபான், நான் அவனை அந்நியனுக்குக் கொடுக்கிறதிலும், உனக்குத்தருகிறது உத்தமம்; என்னுடனே தரித்திருவென்றான்.—அந்தப்படி மிக யாக்கோபு ராகேலினியித்தம் எழுவுருஷ்டு சேவித்தான். அவன்மேல் அவன் வைத்த அன்பினியித்தம் அவை அவனுக்குக்கொஞ்சநாள்போலத் தோன்றின.

பின்பு யாக்கோபு லாபானைநோக்கி, எனக்கு உக நியமித்த நாள்கள் நிறைந்தன. என் மனைவியோடே சேரும்படி அவனை எனக்கு ஒப்பிக்கவேண்டுமென்று சொன்னான்.—அப்பொழுது லாபானு அவ்விடத்து மனிதரெல்லாரையும் கூடியவரச் செய்து, விருந்துபண்ணினான்.—அன்றிரவு அ உகவன் தன் குமாரத்தியாகிய லேயானை அழைத்துக்கொண்டுபோய்விட, அவனை அவன் சேர்ந்தான்.—மேலும் லாபான் தன் பணிவிடைக்கா உசரியாகிய சில்பானைத் தன் குமாரத்தியாகிய லேயானுக்குப் பணிவிடைக்காரியாகக் கொடுத்தான்.—காலமே யாக்கோபு அவன் லேயானென்று உகுகண்டு, லாபானைநோக்கி, ஏன் இதை எனக்குச் செய்தீர், ராகேலின் நியித்தமல்லவோ, உம்மிடத்துச் சேவித்தேன். என்னை வஞ்சித்ததென்னவென்றுகேட்க,—லாபான் மூத்தவனிருக்க இ உகனையவனைக்கொடுக்கிறது, எங்கள் ஊரிலே வழக்கமில்லை.—நீ இவளுடைய வாரத்தை நிறை உசவேற்று. இன்னும் எழுவுருஷ்டும் என்னிடத்தில் சேவித்தால், அவனையும் உனக்குத்தருவேனென்றான்.—அந்தப்பிரகாரம் யாக்கோபு இவளுடைய வாரத்தைநிறைவேற்றினான். அப்பொழுது அவன் தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக்கொடுத்தான்.—மேலும் லாபான் உக தன் பணிவிடைக்காரியாகிய பில்க்கானைத்தன் குமாரத்தியாகிய ராகேலுக்குப் பணிவிடைக்கா

(உக. அதி. க.) எண். உக. எ. ஒசே. ௨௨. ௨௨. (சு) அதி. சக. ௨௭. (க) யாத். ௨. ௨௧. (ஐ) யாத். ௨. ௨௭. (ஓக) அதி. ௧௧. ௨. ௨௨. அதி. ௧௧. ௨. ௨௨. (யச) அதி. ௨௪. ௨௨. (யக) அதி. ௨௪. ௨௧. (யச) நியா. ௧. ௨. ௨. சாமு. ௧. ௧. (யச) அதி. ௧௧. ௨. ௨. சாமு. ௧. ௨. ௨. (உ) அதி. ௧௧. ௨. ௨. (உச) நியா. ௧. ௧. ௧. (உ௨) நியா. ௧. ௧. ௧. யோவா. ௨. ௧. ௨. (உ௭) நியா. ௧. ௧. ௧.

கூய ரியாகக் கொடுத்தான்.—யாக்கோபு ராகேலையுஞ் சேர்ந்தான். லேயாளிலும் ராகேலின்மேல் அதிக அன்புவைத்தான். பின்னும் ஏழுவருஷம் அவனிடத்திற் செவித்தான்.

கூக லேயாள் அலட்சியமாக எண்ணப்பட்டா ளென்று யெகோவா கண்டு, அவன்கருப்பந்த ரிக்க அருள்செய்தார். ராகேலோ மலடியாயிருந் கூஉ தான்.—லேயாள் கருப்பவதியாகி, ஒருபுத்திரனைப் பெற்று, இப்பொழுது என்முருஷன் என்மேல் அன்பு வைக்கும்படி யெகோவா என் சிறு மையைப் பார்த்தருளினாரென்று சொல்லி, அவ

கூக னுக்கு ரூபேன்* என்று பேரிட்டான்.—மீண்டும் அவன் கருப்பவதியாகி ஒரு புத்திரனைப் பெற்று, நான் அற்பமாயெண்ணப்பட்டவளென்று யெகோவா என்னைக் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தாரென்று சொல்லி, அவனுக்கு

கூச ஷியியோன் † என்று பேரிட்டான்.—மேலும் அவன் கருப்பவதியாகி ஒரு புத்திரனைப்பெற்று, இப்பொழுது என் முருஷனுக்கு மூன்றுபுத்திரரைப்பெற்றபடியால், அவர் இனி என்னுடனே சேர்த்திக்கையாயிருப்பாரென்று சொல்லி, அவ

கூச னுக்கு லேவி ‡ என்று பேரிட்டான்.—பின்னும் அவன் கருப்பவதியாகி ஒரு புத்திரனைப்பெற்று, இப்பொழுது யெகோவா வைத் துதிப்பே

கூச னென்று சொல்லி, அவனுக்கு யூதா || என்று பேரிட்டான். அவளுடைய மக்கட்பேறு நின்றது.

கூய. அதிகாரம்.

க. லேயாள்மேல் ராகேல் பொருமைகொள்ளல்: யசு. ராகேல் தூதாயும் கனி சம்பாதித்தல்: யசு. லேயாள் சஷ்காரையும், செபுலோனையும், தீனோயும்பெறல்: யசு. லேயாள் மீண்டும் மகப்பெறல்: உஉ. ராகேல் யோசேப்பைப்பெறல்: உடு. யாக்கோபு தன்பிதாவின்வீட்டிற்குப்போக அபேட்சைகொண்டதினால் லாபான் அவனோடு உடன்படிக்கைசெய்தல்: கூஎ. யாக்கோபு பொருளீட்ட உபாயத்தேடல்.

ராகேல் யாக்கோபினுல்தான் பிள்ளைப்பேறடையாததைக் கண்டு, தன் சகோதரியின்மேலே பொருமைகொண்டு; யாக்கோபை நோக்கி, எனக்கும் பிள்ளை தரவேண்டும். இல்லாவிட்டால்,

உ. நான் மரிக்கிறேனென்றான்.—அதினால் ராகேலின்மேல் தனக்குக்கோபம் பற்றியெரிய, யாக்கோபு, உனக்குக் கருப்பக்கனியை அருளாத

யெகோவாவுக்கு நான் பிரதியானவனா என சொல்லல்;—அவள், என்பணிவிடைக்காரியாகிய பில்கான் இருக்கிறாள். அவள்என்மடியின் மேலிருக்கப் பிள்ளைகளைப்பெறவும், அவள்வழியாய் நான் சந்தானவிருத்தி அடையவுந்தக்கதா

ச. க, நீர் அவளைச் சேருமென்றுசொல்லி,—அவனுக்குத் தன் பணிவிடைக்காரியாகிய பில்கா

ளை மறுமனையாட்டியாகக் கொடுத்தான். யாக்கோபு அவளைச்சேர்ந்தான்.—பில்கான் கருப்ப

விதியாகி யாக்கோபுக்கு ஒரு புத்திரனைப் பெற்றான்.—ராகேல், தேவன் என் விண்ணப்பத்தை யுய் கேட்டு, எனக்கொரு புத்திரனையும் அளித்து, எனக்கு ரியாயஞ்செய்தாரென்றுசொல்லி, அவனுக்குத் தான் † என்றுபேரிட்டான்.—பின்பு

ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்கான் கருப்பவதியாகி யாக்கோபுக்கு வேறொரு புத்திரனைப் பெற்றான்.—அப்பொழுது ராகேல், நான் மிகுந்த வலிமையாய் என் சகோதரியுடனே

போராடி மேற்கொண்டேனென்று சொல்லி, அவனுக்கு நப்தாலி ** என்றுபேரிட்டான்.—லேயாளும், மக்கட்பேறு தனக்கு நின்றபோனதைக்கண்டு, தன்பணிவிடைக்காரியாகிய சிலப்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மறுமனையாட்டியாக அளித்தான்.—லேயாளின் பணி

விடைக்காரியாகிய சிலப்பாள் யாக்கோபுக்கு ஒரு புத்திரனைப் பெற்றான்.—அதினால் லேயாள் ஒரு தண்டு வருகின்றதென்றுசொல்லி, அவனுக்குக் காத்த †† என்று பேரிட்டான்.—பின்னும் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சிலப்பாள்

யாக்கோபுக்கு வேறொரு புத்திரனைப்பெற்றான்.—அப்பொழுது லேயாள், ஸ்திரிகள் என்னை வாழ்வுடையவளென்று சொல்வார்கள்: நான் வாழ்வுடையவளேயென்றுசொல்லி, அவனுக்கு ஆஷேர் †† என்று பேரிட்டான்.

கோதுமை அறுப்புநாள்களில் ரூபேன், வயல் வெளியிலேபோய்த் தூதாயும் கனிகளைக்கண்டெடுத்து, அவைகளைத் தன் மாதாவாகிய லேயாளிடத்துக்குக்கொண்டுவந்து கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளோடுசேர்ந்து, உன் புத்திரன்கொண்டுவந்த தூதாயும் கனிகளில் எனக்குக் கொஞ்சந் தாவென்றுகேட்க;—அவள், நீ என்புருஷனைக் கைவசப்படுத்திக்கொண்டது அற்பகாரியமா. என் புத்திரனுடைய தூதாயும் கனிகளையும் கவரவேண்டுமாவென்றான். அதற்கு ராகேல் உன்புத்திரனுடைய தூதாயும் கனிகளின் நிமித்தம் அவன் இன்றிரவு உன்னுடனே சயனிப்பான் என்றான்.—சாயங்காலத்தில் யாக்கோபு வயல் வெளியிலிருந்து வருகையில், லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டபோய், என் புத்திரனுடைய தூதாயும் கனிகளால் உம்மைப் பெற்றுக்கொண்டேன். ஆதலால் நீர் என்னைச் சேரவேண்டுமென்றுசொல்லல்; அவன் அன்றிரவு அவளுடனே சயனித்தான்.—தேவன் லேயாளுக்கு அருள்செய்தான். அவன் கருப்பவதியாகிய யாக்கோபுக்கு ஐந்தாம் புத்திரனைப்பெற்றான்.—லேயாள், நான் என் பணிவிடைக்காரியை என் புருஷனுக்கு அளித்ததினால் தேவன் எனக்குப்

(கூய) உபா.உக.யிடு. அதி.கூய.உசு. (கூக) சங்.ாஉஎ.கூ (கூஉ) யாத்.கூஎ. உபா.உசு.எ. சங்.உடு.யிஷ. (கூசு) மத். க.உ. (கூய) அதி. க.) அதி.உகூ.கூக. அதி.கூஎ.யக. யோபு.டுஉ. (உ) க.சாமு.க.டு. (கூ) அதி.யசு.உ. அதி.டுய. உகூ. யோபு.கூ.யக. அதி.யசு.உ. (ச) அதி.யசு.கூ. (சு) சங்.கூடு.உசு. புல.கூ.டுக. அதி.உகூ.சு. (அ) மத்.ச.யகூ. (க) வச.ச. ஏசா.கூடு.யக. (யகூ) நீதி கூக.உசு. லாக்.க.சசு. (யசு) அதி.உடு.கூய. (யிடு) எண்.யசு.கூ.யகூ. * மகிண்ப்பார். † கேட்குதல். ‡ சேருதல். || துதி. † ரியாயம். ** மல்லபுத்தம். †† தண்டு. †† வாழ்வு.

பலன் அருளிநொன்றுசொல்லி, அவனுக்கு ஈஷகார * என்று பெயரிட்டான்.

௧௧ பின்னும் லேயான் கருப்பவதியாகி யாக்கோ உலபுக்கு ஆறும்புத்திரனைப் பெற்றான்.—லேயான், தேவன் எனக்கு நல்லசீதனத்தை யருளிஞர். என்பருஷனுக்கு நான் ஆறு புத்திரரைப் பெற்ற படியால், இனி அவர் என்னுடனே சகவாசமாயிருப்பாரென்று சொல்லி, அவனுக்குச் செபு உகலோன் † என்று பெயரிட்டான்.—பின்பு அவன் ஒரு புத்திரியையும் பெற்று, அவளுக்குத் தீனென்று பெயரிட்டான்.

௧௨ தேவன் ராகேலையும் நினைந்தருளிஞர். அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவன் கருப்பந்தரிக்க அருள் செய்தார்.—அவன் கருப்பவதியாகி ஒரு புத்திரனைப்பெற்று, தேவன் என் அஃசுவமணத்தை நீக்கிரென்றும்,—இன்னும் யெகோவா எனக்கொருபுத்திரனை அருள்வாரென்று சொல்லி, அவனுக்கு யோசேப்பு ‡ என்று பெயரிட்டான்.

௧௩ ராகேல் யோசேப்பைப் பெற்றபின்பு யாக்கோபு லாபானைநோக்கி, நான் உமக்குப்பண்ணின சேவகத்தையறிவீர்; என்னைப்போகவிடும். நான் உம்மிடத்துச்சேவித்துப்பெற்ற என்மனைவிகளையும், பிள்ளைகளையுந் தந்து, நான் என்வதானத்திற்கும், தேசத்திற்கும்போக என்னை அனுப்பிவிடவேண்டும். நான் போகிறேனென்று உகசொன்னான்.—அதற்கு லாபான், என்மேல் உனக்கு உருத்தயையுண்டானால், இன்னும் இரு.—உன் நியித்தம் யெகோவா என்னை ஆசீர்வதித்தாரென்பதை நான் அதுபவத்தால் அறிந்தேன்.—

௧௪ உனக்குச்சம்பளம் இவ்வளவு வேண்டுமென்று எனக்குச்சொன்னால், நான் தருவேனென்று சொல்லுவ;—இவன், நான் உம்மிடத்துச்சேவித்தவிதமும், உமது ஆட்டுக்கூட்டம் என்னிடத்திலிருந்தவிதமும், நீர் அறிவீர்.—நான் வருமுன்னே உமக்கிருந்தது கொஞ்சம்; நான்வந்தபின் யெகோவா உம்மை ஆசீர்வதித்ததினால், அது மிகவும் பெருகியிருக்கின்றது. இனி நான் என் குடும்பத்திற்கு எப்பொழுது சம்பாதித்துக்கொள்வேனென்கூறான்.—அதற்கவன் நான் உனக்கு என்ன தரவேண்டுமென்று சொல்ல; யாக்கோபு, நீர் எனக்கு ஒன்றுத் தரவேண்டவதில்லை. இன்றைக்கு நான்போய் உமது ஆடுகளுக்குள்ளே உலாவி, அவைகளில் புள்ளியும், வரியும், கறுப்புமுள்ள செம்மறி ஆடுகள் யாவையும், வரியும், புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்தெடுப்பேன்.

௧௫ அவையே எனக்குச்சம்பளம்.—என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்பொழுது, புள்ளியும், வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறி ஆடுகளும், என் வசத்திலிருந்தால், அ

வையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டனவாயிருக்கும். இனிமேல் என் நீதி இவ்விதமாய் விளங்கும்.—நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால்தான், உமது ஆட்டுக்கூட்டத்தை இன்னுமேய்த்துக் காப்பாற்றுவேனென்றான்.—அதற்கு லாபான், நீ சொல்லியபிரகாரம் கூச ஆகக்கடவதென்று சொல்லி,—அந்நாளிற் பொருதுநிறமும் வரிகளுமுள்ள வெள்ளாட்டுக்கடக்கையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும், கருமையுமுள்ள செம்மறி ஆடுகள் யாவையும் பிரித்து, தன்னுடைய புத்திரரிடத்தில் ஒப்பித்து, தனக்கும், யாக்கோபுக்கும், இடையிலே மூன்றுநாள் பிரயாணதூரமிருக்க நியமித்தான்.—லாபானுடைய கூசுமற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்.

பின்பு யாக்கோபு பசிய புண்ணைமரத்திலும், கூசு உலூசென்னுமரத்திலும், அர்மோன் என்னுமரத்திலும், கொப்புக்களைவெட்டி, இடையிடையே வெண்மைதோன்றும்படி, பட்டையை உரித்து, ஆடுகள் தண்ணீர் குடிக்கவரும்பொழுது பொலிவதற்கு, தான் உரித்தகொம்புகளை ஆடுகள் தண்ணீர்குடிக்க வரும் கால்வாய்களிலும், தொட்டிகளிலும், ஆடுகளுக்கு முன்பாகவைத்தான்.—ஆடுகள் அந்தக்கொம்புகளுக்கு முன்பாகப்பொலிந்தபடியால், அவை பொதுநிறமும், புள்ளியும், வரியுமுள்ள குட்டிகளை ஈன்றன.—அந்த ஆட்டுக் குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டான். மேலும் லாபானுடைய ஆடுகளின் முகத்தைப் பொதுநிறமும், கறுப்புமுள்ளவைகளுக்கு எதிராக நிறுத்துவதுமன்றித் தன் ஆடுகளை லாபானுடைய ஆடுகளோடே சேர்த்துக்கொள்ளாமல், வேறுகவும் வைத்தான்.—அல்லாமலும் பலத்த ஆடுகள் மாத்திரம்பொலியும்பொழுது, அந்தக்கொம்புகளுக்கு எதிரே கருத்தரிக்கும்படி, யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களில் வைப்பான்.—பலமற்ற சூசு ஆடுகள் பொலியும்பொழுது அவைகளைப்போடாமலிருப்பான்: இதனை பலமற்றவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையுஞ்சேர்ந்தன.—இப்படியே அந்த மனிதன் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும் பணிவிடைக்காரிகளும், பணிவிடைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும், உடையவளுனான்.

௯௧. அதிகாரம்.

௧. யாக்கோபு லாபானைவிட்டுத் தப்பியோடல்: ௨௭. ராகேல் லாபானின் விக்கிரகங்களைத்திருடல்: ௨௮. யாக்கோபு தப்பியோடினதை லாபான் அறிதல்: ௨௯. லாபான் அவனைத்தொடர்தல்: ௩௦. கூடாரத்தில் விக்கிரகங்களைத்தேடிதல்: ௩௧. லாபானை யாக்கோபு கோபித்தல்:

(௨௦) மத்.௪.௩௩. (௨௨) அதி.அ.௧. ௧.சா.மு.௧.௩௧. அதி.௨௧.௩௧. ௧.சா.மு.௧.௪. ஏசா.௪.௧.லூக்.௧.௨௮. (௨௪) அதி. ௩௬.௩௭. (௨௯) அதி.௨௪.௬௪.௬௬. அதி.௩௬.௬௬. அதி.௩௬.௬௬. (௨௬) அதி.௨௧.௨௩.௩௦. (௨௭) அதி.௩௬.௬௬. அதி. ௨௧.௨௪. (௨௮) அதி.௨௧.௩௬. (௨௯) அதி.௩௬.௬௬. யாத்.௩௬.௩௬. (௩௦) அதி.௩௬.௬௬. (௩௧) வச.௩௦. அதி.௩௬.௬௬. (௩௨) அதி.௩௬.௬௬. (௩௩) சங்.௩௬.௬. யாத்.௩௬.௩௬. (௩௪) அதி.௩௬.௬௬. (௩௫) வச.௩௦. அதி.௩௬.௬௬. (௩௬) அதி. (௨௦) மத்.௪.௩௩. (௨௨) அதி.அ.௧. ௧.சா.மு.௧.௩௧. அதி.௨௧.௩௧. ௧.சா.மு.௧.௪. ஏசா.௪.௧.லூக்.௧.௨௮. (௨௪) அதி. ௩௬.௩௭. (௨௯) அதி.௨௪.௬௪.௬௬. அதி.௩௬.௬௬. அதி.௩௬.௬௬. (௨௬) அதி.௨௧.௨௩.௩௦. (௨௭) அதி.௩௬.௬௬. அதி. ௨௧.௨௪. (௨௮) அதி.௨௧.௩௬. (௨௯) அதி.௩௬.௬௬. யாத்.௩௬.௩௬. (௩௦) அதி.௩௬.௬௬. (௩௧) வச.௩௦. அதி.௩௬.௬௬. (௩௨) அதி.௩௬.௬௬. (௩௩) சங்.௩௬.௬. யாத்.௩௬.௩௬. (௩௪) அதி.௩௬.௬௬. (௩௫) வச.௩௦. அதி.௩௬.௬௬. (௩௬) அதி.

* பலன். † வாசம். ‡ விருத்தி.

சக யாக்கோபுடனே லாபான் ஓர் உடன்படிக்கை செய்தல்.

பின்பு, எங்கள் பிதாவுக்குண்டான யாவையும் யாக்கோபு தன்வசமாக்கிக்கொண்டு, எங்கள் பிதாவின் பொருளினாலே இந்தச் செல்வமெல்லாம் பெற்றிருக்கிறானென்று லாபானுடைய புத்திரர் உ சொன்னதைக் கேட்டதுமன்றி,—லாபானுடைய முகமுந் தன்னுடனே முன்னிருந்ததற்கு வேறுபட்டிருப்பதையும், யாக்கோபு கண்டான்.—

யெகோவா யாக்கோபை நோக்கி, உன் பிதாக்களுடைய தேசத்திற்கும், உன் சுற்றத்தாரிடத்திற்கும், நீ திரும்பிப்போ; நான் உன் பட்சமாயிருப்பேனென்று சொல்ல;—யாக்கோபு ராகேலையும், லேயானையும், வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து.—அவர்களை நோக்கி, உங்கள் பிதாவின்முகம் என்மேல் முன்னிருந்த போல இருக்கவில்லையென்று எனக்குத்தோன்றுகின்றது. ஆனாலும் என் பிதாவுடைய தேவன் உன் பட்சமாயிருக்கிறார்.—நான் என்னலியன்றமாத் திரம் உங்கள் பிதாவிடத்தில் சேவித்தேனென்பது உங்களுக்குத்தெரியும்.—அப்படியிருந்தும், உங்கள் பிதா என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப்படுத்துமுறைமாற்றினான். ஆகிலும் அவன் எனக்குத் தீமை செய்யத் தேவன் விடவில்லை.—அவன், புள்ளியுள்ளவைகள் உனக்குச் சம்பளமென்று சொன்னால், ஆடுகளைல்லாம் புள்ளியுள்ள குட்டிகளை நானும். பொதுநிறமுள்ளவைகள் உனக்குச் சம்பளமென்று சொன்னால், ஆடுகளைல்லாம் பொதுநிறமுள்ள குட்டிகளை நானும்.—இவ்விதமாய்த் தேவன் உங்கள் பிதாவுடைய ஆடுகளையெடுத்து, எனக்குத்தந்தார்.—

ஆடுகள் பொலியுங்காலத்தில், நான் கண்ட சொப்பனத்தில் கண்ணெறிட்டுப்பார்த்து ஆடுகளோடே பொலியுங்கடாக்கள் பொதுநிறமும், புள்ளியும், வரியுமுள்ளவைகளாயிருக்கக்கண்டேன்.—

அன்றியும் தேவதூதரொருவர் சொப்பனத்தில் யாக்கோபை, என்று சொல்ல, இங்கேயிருக்கிறேன் உனென்றேன்.—அப்பொழுது அவர், லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். நீ கண்ணெறிட்டுப்பார். ஆடுகளோடே பொலியுங்கடாக்களைல்லாம் கறுப்புநிறமும், புள்ளியும், வரியுமுள்ளவைகளாயிருக்கின்றன.—நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கொரு சங்கற்பத்தைப்பண்ணின பெத்தேவிலே உனக்குத்தரிசனமான தேவன் நானே. இப்பொழுது நீ எழுந்து இந்தத் தேசத்தை விட்டுப்பறப்பட்டு, உன் சுற்றத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போயிச வென்று சொன்னாரென்றான்.—அதற்கு உத்தரமாய் ராகேலும் லேயாளும், எங்கள் பிதாவின்

வீட்டிலே இனி எங்களுக்குப்பங்குஞ் சதந்தரமுண்டா.—அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா. அவர் எங்களைவற்று எங்கள் பணம்யாவையும் பட்சித்தார்.—தேவன் யெங்கள் பிதாவினிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியமெல்லாம், நமக்கும், எம்முடையபிள்ளைகளுக்கும் உரியன. ஆதலால் தேவன் உமக்குச் சொல்லிய பிரகாரம் செய்யக்கடவீனென்று சொன்னார்கள்.

அப்பொழுது யாக்கோபு எழுந்து தன்பிள்ளையர்களையும், தன்மனைவிகளையும் ஒட்டகங்கள்மேலேறி,—தான் பதானாராயிலே சம்பாதித்த ஆட்டிக் கூட்டங்கள் அனைத்தையும், தன் பொருள்யாவையுஞ் சேர்த்துக்கொண்டு காணாதேசத்திலிருக்கிற தன் பிதாவாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப்பறப்பட்டான்.—அக்காலத்தில் லாபான் யெதன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கப் போயிருந்தான். ராகேல் தன் பிதாவினுடைய தோராய்களைத் திருடிக்கொண்டான்.—இப்படியே யாக்கோபு தனக்குண்டான யாவையும் கொண்டு, தான் ஒடிப்போகிறதை அராயியனாகிய லாபானுக்கு அறிவியாமல்,—ஒளித்துப் புறப்பட்டு ஆம் உகறைக்கடந்து கிவியாத்து மலையை நோக்கி ஒடிப்போனான்.

யாக்கோபு ஒடிப்போனது மூன்றாம் நாளிலே உலாபானுக்கு அறிவிக்கப்பட்டது.—அவன் தன் உகசகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாட்பிரயாணபரியந்தம் அவனைத்தொடர்ந்து, கிவியாத்துமலையில் அவனைக் கண்டுபிடித்தான்.—அப்பொழுது தேவன் இரவில் அராயியனாகிய லாபானுக்குச் சொப்பனத்தில்தோன்றி, நீ யாக்கோபுடனே நன்மையெயன்றித் தீமைபேசாதபடிக்கு எச்சரிக்கையாயிருவென்றார்.

லாபான் யாக்கோபினிடத்திற் சேர்ந்தான்.—உடையாக்கோபு மலையினருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான். லாபானுந்தன் சகோதரருடனே கிவியாத்து மலையினருகே கூடாரம்போட்டான்.—பின்பு லாபான் யாக்கோபை நோக்கி, உச நீ என்னை வஞ்சித்துக் கடக்கொண்டு சிறைப்பிடிக்கிற பிரகாரம் என் குமாரத்தினைக்கொண்டுவந்தது என்னசெய்கை. ஏதிலே நீ எனக்கு ஒன்றுஞ் சொல்லாமல்,—ஒளித்து இரகசியமாய் உளொடிவந்தாய். நான் உன்னைச் சந்தோஷமாய்ச் சங்கீதமேள தான கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.—என் புத்திர புத்திரிகளை முத்தையி தஞ்செய்ய விடாததென்ன. இந்தச் செய்கையைப் பேதைமையாய்ச் செய்தாய்.—உங்களை வ உகருத்த எனக்குவல்லமையுண்டு: ஆகிலும் உங்கள் பிதாவினுடைய தேவன், நீ யாக்கோபுக்

(க) சவ்.சக.யசு. (உ) அதி.ச.டு. உபா.உய.டு. க.சாமு.யசு.எ. (ஓ) வச.உ. வச.க. (சு) வச.க.ய.க.க. (எ) வச.சக. எண்.யச.உ.உ. சக.அ.உ.க. சவ்.ரா.டு.யச. (அ) அதி.க.ய.க.உ (க) வச.க.யசு. (யச) அதி.ச.ய.ய.டு. (யஉ) யாத்.க.எ. (யக) அதி.உ.ய.ய.ய.ய.க.உ.உ. வச.க. அதி.க.உ.க. (யச) அதி.உ.உ.ச. (யடு) அதி.உ.க.ய.டு.உ.எ. (யக) நியா.ய.எ.டு. ஓசே.க.ச. அதி.க.டு.உ. (உக) அதி.ச.சு.உ.ய. உ.இரா.ய.உ.ய.எ. ஓக்.க.டு.க.டு.க. (உக) அதி.ய.க.ய. (உச) அதி.உ.ய.க. யோபு.க.க.யச. மத்.க.உ.ய. அதி.உ.ச.டு.ய. (உசு) க.சாமு.க.ய.உ. (உய) ருத்.க.க.யச. அப்.உ.ய.க.ய. க.சாமு.ய.க.ய.க. உ.நாளா.யசு.க. (உக) வச.டு.க. அதி.உ.ய.ய.க. வச.உ.ச.

கு நன்மையெய்நிறித்தீமைசெய்யாதபடிக்கு எச் சரிக்கையாயிருவென்று இராத்திரி என்னுடனே சொன்னார்.

௩௩) மேலும், உன் பிதாவின் வீட்டார்மேல் நீ கொண்ட வாஞ்சையினால் நீ புறப்பட்டு வருகிற பொழுது என் தெய்வங்களைத்திருடிக்கொண்ட தென்னவென்று கேட்டான்.—அதற்கு யாக்கோபு உம்முடையபுத்திரிகளை என்னிடத்திலிருந்து உபபதித்துக்கொள்வீரென்று அஞ்சினேன்.—உம் முடைய தெய்வங்களை வைத்திருக்கிறவனவென லேஅவன்சேவித்திருக்கத்தான். உமதுபொருள் என்வசத்திலுண்டானால், அதை நீர் நம்முடைய சகோதரருக்கு முன்பாகப்பார்த்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளுமென்றான். யாகேல் அவைகளைத்திருடினதை யாக்கோபு அறியவில்லை.—அப் பொழுது லாபான் யாக்கோபின்கடாரத்திலும், லேயானின் கடாரத்திலும், இரண்டு பணிவிடைக்காரிகளின் கடாரத்திலும்போய் அவைகளைக்கண்டபிடிக்கவில்லை. பின்படி லேயானின் கடாரத்திலிருந்துபுறப்பட்டு, ராகேலின் கடாரத்திற்குப்போனான்.—ராகேல் அந்தத்தேராயின்களையெடுத்து ஒட்டகச் சேணத்தின்மீழ்வைத்து, அதின்மேலிருந்தான். லாபான் கடாரமெங்குந்த லிப்பார்த்தும் அவைகளைக்கண்டபிடிக்கவில்லை.—அவருட தன்பிதாவைகோக்கி, நான் இல்விலக்கமானவன். என் ஆண்டவனாகியஉமக்குமுன்பாகஎழுந்திராததைக்குறித்துக்கொப்பக்கொள்ளா திருப்பிராகவென்றுசொன்னான். இப்படி அவன் அந்தத் தேராயின்களைத் தேடியுங்காணவில்லை.

௩௪) அப்பொழுது யாக்கோபு கோபங்கொண்டு லாபானுடனே வாக்குவாதம்பண்ணினான். யாக்கோபு லாபானிடத்தில், நீர் அதிக உக்கிரமாய் என்னைத்தொடர்ந்து வரும்படிக்கு, நான் செய்த குற்றமும் பாவமும் என்ன.—என்பொருள்யாவையும் பரிசோதித்தீரே. உமதுவீட்டின் தட்டு முட்டுக்களில் எதைக்கண்டீர். அதை என்னுடையசகோதரருக்கும், உம்முடைய சகோதரருக்கும்முன்பாக இங்கே வைக்கவேண்டும். அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கக்கடவர்கள்.—இருபது வருஷம் நான் உம்மிடத்திலிருந்தேன். உம்முடைய செம்மறியாடுகளும், வெள்ளாடுகளுக்கும் சினையழியவில்லை. உமது மந்தையிலுள்ள கடாக்களை நான் தின்னவில்லை.—பீதுண்டதை உம்மிடத்திற்குக் கொண்டுவராமல், அதை நானே ஏற்றுக்கொண்டேன். பகவில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும், சல நீயே கொடுக்கவேண்டுமென்று கேட்டீர்.—பகவிலே வெயிலும், இரவில் பணியும், என்னைப்படுத்தினேன். நித்திரை என்னைகளுக்குத் தூரமாக விற்ப்பது.—இப்படியாக இருபதுவருஷம் உம்முடைய வீட்டிலிருந்தேன். பதினாறுவருஷம் உம்மு

டைய இரண்டு குமாரத்தின்கள்கிமித்தமும், ஆறு வருஷம் உமது ஆடுகளுக்காகவும், உம்மிடத்திற்குச் சேவித்தேன். பத்துமுறை என் சம்பளத்தைமாற்றினீர்.—என்பிதாவின் தேவனும், நசாக்கின்பய சம்பத்திக்கிடமானவரும், ஆபிரகாமின் தேவனுமாயிருக்கிற தேவன், என்பட்சத்திலிராவிட்டால், நீர் இப்பொழுதும் என்னை வெறுமையாய்நுப்பிவிடுவீர். தேவன் என்ஈழமையையும் என்கைப்பிரயாசத்தையும்பார்த்துஇராத்திரி உம்மைக்கடிந்துகொண்டாரென்று சொன்னான்.

லாபான் யாக்கோபை நோக்கி, இந்தக்குமார சகரத்தின்கள் என்னுடைய குமாரத்தின்கள். இந்தப்பிள்ளைகள் என்னுடையபிள்ளைகள். இந்த ஆடுகள் என்னுடைய ஆடுகள். நீ காண்கிறயாவும் என்னுடையவைகள். என்னுடைய குமாரத்தின்களாகிய இவர்களையும், இவர்கள்பெற்ற பிள்ளைகளையும், இப்பொழுது நான் என்னசெய்யலாம்.—இனி எனக்கும், உனக்கும், ஒரு நீருஷ சடாந்தமாயிருக்கும்பொருட்டு, நானும், நீயும், ஒரு உடன்படிக்கை பண்ணிக்கொள்ளக் கடவோமென்று சொன்னான்.—அதனால் யாக்கோபு சமீ ஒரு கல்லையெடுத்து, அதைத்தூகை நிறுத்தினான்.—பின்னும் யாக்கோபு கல்லுக்களைச்சேர்ந்தகூடுக்கொண்டு வாருங்கொன்று தன் சகோதரருக்குச்சொல்ல, அவர்கள் கல்லுக்களை எடுத்துவந்து குவித்து, அந்தக் கற்குவியலின்மேல் போசணம்பண்ணினார்கள்.—அதற்கு லாபான், ஏகாரச்ச் சஎதுத்தா என்று பேரிட்டான். யாக்கோபு, அந்தக் கலையெய்தென்று பேரிட்டான்.—நாம் ஒரு சமீவரை ஒருவர்விட்டு மறைந்தபின்பு, நீ என் குமாரத்தின்களைத் தயரப்படுத்தி, அவர்களையன்றி வேறே ஸ்திரிகளை விவாகம்பண்ணினால், யெகோவா எனக்கும், உனக்கும், நடுகின்ற விசாரிப்பாராக.—நம்முடனே ஒருவருயில்லை. சக தேவனே, உனக்கும், எனக்கும், சாட்சி, பாரென்று லாபான் சொன்னபடியால், அவ்விடத்துக்கு மிஸ்பாவென்னும்பேரும்,—இந்தக்கற்கு ஓவியலே எனக்கும் உனக்கும் சாட்சியென்று இவன் சொன்னபடியால் கலையெய்தென்னும்பேரும், அவற்றிற்கிடப்பட்டன.—மேலும், லாபான் யாக்கோபைநோக்கி, இந்தக் கற்குவியலையும், எனக்குமுனக்கும் நடுவாக நிறுத்தின கல்லையும்பார்;—உனக்குத் தீமைசெய்ய நான் இட. இந்தக்கற்குவியலைக்கடந்து வராமலும், எனக்குத் தீமைசெய்ய நீ இந்தக்கற்குவியலையும், இத்தத்துணையுக்கடந்து வராமலுமிருப்போமென்பதற்கு, இந்தக்கற்குவியலுஞ்சாட்சி; நிறுத்தின இந்தத்தூணுஞ்சாட்சி.—ஆபிரகாமுடைய தேடுவனும் நாகோருடைய தேவனும் அவர்கள் பிதாக்களுடைய தேவனுமாயிருக்கிறவர், நமக்குள்ளே மத்தியஸ்தராயிருக்கக்கடவரென்று

(௩௩) வச.௩௧. சியா.௩௩.௨௪. (௩௪) அதி.௪௪.௧. (௩௫) யாத்.௨௩.௩௨. லேவிய.௩௧.௩௨. (௩௬) யாத்.௨௨.௩. யாத். ௨௨.௩௨. (௪௧) அதி.௨௧.௨௭.௨௮. (௪௨) சங்.௩௪.௧.௨. ஏசா.௮.௩௧. அதி.௨௧.௩௨. யாத்.௩.௭. க.நாநா.௩.௨. ௩௭. யூதா.௧. (௪௪) அதி.௨௧.௨௮. யோசு.௨௪.௨௭. (௪௫) அதி.௨௮.௩௮. (௪௬) யோசு.௨௪.௨௭. (௪௭) சியா.௩௧. ௨௧. க.சாமு.௭.௫. (௫௧) அதி.௩௧.௫.

சொன்னான். அப்பொழுது யாக்கோபு, தன் பிதாவாகிய ஈசாக்கின் பயபத்திக்கிடமானவ ளுரைக்கொண்டு ஆணையிட்டான்.—பின்பு யாக்கோபு மலையின்மேற்பலியீட்டு, போசனம்பண்ணும்படி தன் சகோதரரையழைத்தான்: அவர்கள் போசனஞ்செய்து, மலையில் இராத்தங்கி ளு ளுரைகள்.—லாபான் அதிகாலையிலெழுந்து தன் புத்திர புத்திரிகளை முத்தமிட்டு, அவர்களை ஆசீர்வதித்தான்: பின்பு லாபான் புறப்பட்டு, தனது இடத்துக்குத் திரும்பினான்.

௩௨. அதிகாரம்.

க யாக்கோபு தரிசனை பெறல்: ஏசாவுக்குநயமொழிகூறியனுப்பல்: கூ. தூதர்திரும்பிவரல். யாக்கோபு பிரார்த்தித்தல்: காணிக்கையை ஆயத்தப்படுத்தல்: டிசு. அதை அனுப்பல்: உச. யாக்கோபு தேவதூதரோடும் மல்லபுத்தஞ்செய்தல்: கூக. பெனியேவைக் கட்டத்தல்.

பின்பு யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில் தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்.—யாக்கோபு அவர்களைக்கண்டபொழுது, இது தேவனுடைய சேனையென்றுசொல்லி, அந்தஸ்தானத்துக்கு மக்ளாயிம் என்று பேரிட்டான்.—யாக்கோபு தூதர்களை அழைத்து, நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவின்மீதுக்குப்போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேனென்றும்,—எனக்கு எடுத்துகளும், கழுதைகளும், ஆடுகளும்ன்றிப் பணியிடைக்காரரும், பணியிடைக்காரிகளும், உண்டென்றும்; உமது தயவு எனக்குக்கிடைக்கத்தக்கதாக, என் ஆண்டவனாகிய உமக்கு அறிவிக்கும்படி செய்தி அனுப்பினென்றும்; உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னானென்கிறதாய்ச் சொல்லும்படி, கட்டினையீட்டு;—ஏதோம் நாட்டிலுள்ள சேயீர் என்னும் ஊரிலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவின்மீதுக்கு அவர்களைத் தனக்குமுன்னே அனுப்பினான்.

அந்தத் தூதர்கள் யாக்கோபின்மீதுக்குத்திரும்பிவந்து, நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவின்மீதுக்குப் போய்வந்தோம்; அவரும் நாணாறுபேருடனே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.—அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து வியாசுலப்பட்டே, ஏசாவு ஒரு பகுதியை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பும்படி,—தன்னிடத்திலிருந்த சனங்களை யும், ஆடுமாமெனையும், ஒட்டகங்களை யும், இரண்டுகூடு பகுதியாகப் பிரித்தான்.—பின்பு யாக்கோபு என்பிதாவாகிய ஆபிரகாமின் தேவனுடன் என்பிதாவாகிய ஈசாக்கின் தேவனுமாயிருக்கிறவரே; உன்தேசத்திற்கும், உன்சுற்றத்தாரிடத்திற்கும், நீதிரும்பிப்போ; உனக்கு நன்மைசெய்

வேனென்று, என்னுடனே சொல்லியிருக்கிற யெகோவாவே,—அடியேனுக்கு நீர்காட்டிய இவ் எந்தத்தயைக்கும், சத்தியத்திற்கும், நான் பாத்திரனல்ல, நான் என்கோலோடே இந்த யோர்தான்நதியைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விருபகுதிப்பரிவாரங்களையுமுடையவனானேன்.—என் சகோதரனாகிய ஏசாவு வந்து என்னை யும், பின்னாளையும், தாய்மார்களையும், முறிய அடிப்பானென்று அஞ்சுகிறேன். ஆதலால் அவனுடைய கையிலின்றும் என்னை இரட்சித்துக் கொள்ளும்.—நான் உனக்கு மெய்யாகவே நன்மை செய்து, மிகுதியினால் எண்ணிறந்த கடற்கரை மணலப்போல உன்சந்ததியைப்பெருகப்பண்ணுவேனென்று, சொன்னீரே யென்றான்.—அன்றிரவில் அவன் அங்கே தங்கி, தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமதியாக, தன் கைவசத்திலுள்ளவற்றில்,—இருதுறுவெள்ளாளெனையும், ஐச இருபது வெள்ளாட்டுக்கடாக்களையும், இருதுறு செம்மறியாமெனையும், இருபது ஆட்டுக்கடாக்களையும்,—பால்கொடுக்கும் மூப்பது ஒட்டகங்களை யும், அவைகளின்கன்றுகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக்காளிகளையும், இருபது பெட்டைக்கழுதைகளையும், பத்துக்கழுதைக்குட்டிகளையும், பிரித்து,—தன்பணிவிடைக்காரர் ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொருகூட்டத்தை ஒப்பித்து, நீங்கள் கூட்டத்துக்கும் கூட்டத்துக்கும், இடைவெளிவிட்டு, என்முன்னோட்டிக்கொண்டு போங்கென்று அவர்களுடனே சொன்னான்.—அன்றியும் முன்னே போகிறவனைநோக்கி, என்னை சகோதரனாகிய ஏசாவு உனக்கெதிர்ப்பட்டு, நீ யாருடையவன். எங்கேபோகிறாய். உனக்கு முன்போகிறவை யாருடையவையென்று, உன்னிடத்திற் கேட்டால்;—நீ, இவை உமதடியாய் அனாகிய யாக்கோபினுடையவை; இவை என் ஆண்டவன் ஏசாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிற வெகுமதி; பாரும், அவனும் எங்கள்பின்னே வருகிறென்று சொல்லும்படி கட்டினையீட்டான்.—பின்பு இரண்டாம் பகுதியில் போகிறவனையும், மூன்றாம் பகுதியில் போகிறவனையும், கூட்டங்களின் பின்னேபோகும் அனைவரையும் நோக்கி, நீங்களும் ஏசாவைக்காணும் பொழுது,—உமதடியானாகிய யாக்கோபு எங்கள்பின்னே வருகிறான் பாருமென்றுசொல்லி, முன்னுறித்த அந்தப்பிரகாரமுஞ் சொல்லுங்கென்று கட்டினையீட்டான். முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச்சாந்தப்படுத்திப்பின்பு அவனுடையமுத்தத்தைக்காண்பேன். அப்பொழுது அவன் என்னை அங்கிகரிக்கவும் கூடுமென்றுசொன்னான்.—அந்தப்படி வெகுமதி அடையுங்குமுன் போயிற்று. அவனோ அன்றிரவு

(௧௦௮) அதி.௨௮.க. அதி.௨௮.கூ. அதி.௩௨.௨௮. (௩௨. அதி. க.) சங்.கூ.யெ. எபி.க.யெ. (௨) யோசு.௩.௨௮. சங்.௩.௨.௮. (௩) அதி.௩.௨.௮. யோசு.௨.௮. (௪) நீதி.௩.௮. (௫) அதி.௩.௮. (௬) அதி.௩.௮. (௭) அதி.௩.௮. (௮) சங்.௩.௮. அதி.௩.௮. (௯) அதி.௩.௮. (௧௦) அதி.௩.௮. (௧௧) அதி.௩.௮. (௧௨) அதி.௩.௮. (௧௩) அதி.௩.௮. (௧௪) அதி.௩.௮. (௧௫) அதி.௩.௮. (௧௬) அதி.௩.௮. (௧௭) அதி.௩.௮. (௧௮) அதி.௩.௮. (௧௯) அதி.௩.௮. (௨௦) அதி.௩.௮. (௨௧) அதி.௩.௮. (௨௨) அதி.௩.௮. (௨௩) அதி.௩.௮. (௨௪) அதி.௩.௮. (௨௫) அதி.௩.௮. (௨௬) அதி.௩.௮. (௨௭) அதி.௩.௮. (௨௮) அதி.௩.௮. (௨௯) அதி.௩.௮. (௩௦) அதி.௩.௮. (௩௧) அதி.௩.௮. (௩௨) அதி.௩.௮. (௩௩) அதி.௩.௮. (௩௪) அதி.௩.௮. (௩௫) அதி.௩.௮. (௩௬) அதி.௩.௮. (௩௭) அதி.௩.௮. (௩௮) அதி.௩.௮. (௩௯) அதி.௩.௮. (௪௦) அதி.௩.௮. (௪௧) அதி.௩.௮. (௪௨) அதி.௩.௮. (௪௩) அதி.௩.௮. (௪௪) அதி.௩.௮. (௪௫) அதி.௩.௮. (௪௬) அதி.௩.௮. (௪௭) அதி.௩.௮. (௪௮) அதி.௩.௮. (௪௯) அதி.௩.௮. (௫௦) அதி.௩.௮.

உபாணயத்தில் தங்கினான்.—பின்பு அன்றிரவிலே தானே எழுந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன்னிரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொருபுத்திரரையும் கூட்டிக் கொண்டு, யாப்போக்கு ஆற்றின் துறையைக் கடந்தான்.—அவர்களை யுஞ்சேர்ந்து ஆற்றுக்கப்புறப்படுத்தினதும்ன்றி, தனக்குண்டானவற்றையும் அக்கரைப்படுத்தினான்.

௨௪ யாக்கோபு தனியேயிருந்தான். ஒருவர், பொழுது விடியுமளவும், அவனுடனே மல்லயுத்தஞ்செய்து, அவனைச் செயிக்கக் கூடாதென்று கண்டு, அவனுடைய இடுப்புச்சந்தைத்தட்டினார்.—உதி இவ்வண்ணம், அவருடனே போராடுகையில், உச யாக்கோபின் இடுப்புச்சந்து சுருக்கிற்று.—பின்பு அவர், என்னைப் போகவிடு; பொழுதுவிடிகின்ற தென்று சொல்ல; இவன், நீர் என்னை ஆசீர் வதித்தாலொழிய, உம்மைப் போகவிட்டுடனென் உளான்.—அவர், உன்பெயர் என்னவென்று கேட்க; உதி இவன் யாக்கோபு என்றான்.—அவர், நீ ஒரு பிரபுவைப்போல, தேவனைச் செய்தததுமன்றி, மனிதனையுஞ் செயிப்பாய்; ஆதலால் உன்பெயர் இனி யாக்கோபென்று வழங்கப்பட்டாமல், இஸரவேல் என்று வழங்கப்படுமென்றார்.—யாக்கோபு, உமது நாமத்தை எனக்கு அறிவிக்க வேண்டுமென்று கேட்க; அவர், நீ என் நாமத்தைக்கேட்பானென் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர் வதித்தார்.—யாக்கோபு, நான் முகம்முதமாய்த் தேவனைத் தரிசித்தேன். என்சீவன் இரட்சிக்கப்பட்டதென்று சொல்லி, அந்தஸ்தானத்துக்குப்பெனியேல் என்று பேரிட்டான்.

௯௬ பெனியேலை அவன்கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று. அவன் இடுப்புச்சந்துவாக் கடலாயிருந்தான்.—அவர் யாக்கோபினுடைய இடுப்பின்சந்து நரம்பைத்தொட்டபடியால், இஸரவேல்சந்ததியார், இந்நான்வரைக்கும், இடுப்பின்சந்திலிருக்கிற நரம்பைப்புகியாதிருக்கிறார்கள்.

௯௭. அதிகாரம்.

௧. யாக்கோபு ஏசாவைச்சந்தித்தல்: யசு.யாக்கோபுசுக்கோத்திற்சேர்தல்: யசு.யாக்கோபு ஷிகேமணரில் ஓர்சிலம்வாங்கி அங்கே வேதிகையுண்டாக்கல்.

யாக்கோபு கண்ணெறிட்டுப்பார்த்து, ஏசாவுநானாறுபேருடனே வருவதைக்கண்டான். அப்பொழுது அவன்பிள்ளைகளை, லேயாளிடத்திலும், ராகேலிடத்திலும், இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் பிரித்துவைத்து;—பணிவிடைக்காரிகளையும், அவர்கள் பிள்ளைகளையும், முதலிலும், லேயாளையும், அவன்பிள்ளைகளையும், இடையிலும்; ராகேலையும், யோசேப்பையும், கடைசியிலும் நிறுத்தி;—தான் அவர்களுக்கு முன்பாக நடந்துபோய், பூமிக்குகேராக ஏழுதரந்தழந்து வணங்கி, தன் சகோதரனைச் சமீபித்தான்.—ஏசாவு எதிர்கொண்டோடிவந்து, அவனைத்தழுவி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.—அவன் பார்வை செலுத்திப்பார்த்து, ஸ்திரிகளையும், பிள்ளைகளையும் கண்டும், உன்னுடனே வந்த இவர்கள் ஆரென்றான். அதற்கு இவன் தேவன் உமதடியானுக்கருளிய பிள்ளைகளென்றான்.—பின்பு பணிவிடைக்காரிகளும், அவர்கள் பிள்ளைகளுஞ்சேர்ந்து வணங்கினார்கள்.—லேயாளும் அவள் பிள்ளைகளுஞ்சேர்ந்து வணங்கினார்கள். பின்பு யோசேப்பும் ராகேலும்சேர்ந்து வணங்கினார்கள்.—அப்பொழுது அவன், எனக்கெதிரே வந்த கூட்டமெல்லாங்கண்டேன். இது என்னவென்றான். அதற்கு இவன், என் ஆண்டவனாகிய உமதுதையை பெறும்படியாகவென்றான்.—ஏசாவு என் சகோதரனே, எனக்குள்ளது எனக்குப்போதும். உன்னுடையது உன்னிடத்திலிருக்கட்டும், என்றான்.—அதற்கு யாக்கோபு அப்படியல்ல; உமதுதையை என்மேலுண்டானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும். நீர் என்மேல் அன்பாயிருக்கிறீர். நான் உமது முகத்தைத் தரிசித்தது, தேவனுடைய முகத்தைத் தரிசித்ததுபோலாயிற்று.—உமக்குக்கொண்டெவரப்பட்ட என் வெகுமானத் ததை ஏற்றுக்கொள்ளும். தேவன் எனக்கு அருள் செய்திருக்கிறாரே. சம்பூரணமாய் எனக்கிருக்கிறதேயென்று சொல்லி மிகவும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான். அதனால் அவன் அதை ஏற்றுக்கொண்டான்.—பின்பு அவன், உட்புறப்பட்டிப்போவோம். நான் உனக்கு முன்பு நடப்பேனென்றான்.—அதற்கு இவன் பிள்ளைகள் சிறுவரென்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்திலுண்டென்றும், என் ஆண்டவனாகிய நீர் அறிந்திருக்கிறீர்; அவைகளை ஒருதின மாத்திரத்தில் வேகமாய் ஒட்டினால், ஆடுமாடுகளைல்லாஞ் செய்துப்போம்.—என் ஆண்டவனாகிய நீர், உமதடியானுக்கு முன்னேதான் போவீராக. நான் செய்நீக்கு என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் வருமளவும், எனக்கு முன்போகிற கூட்டங்களுடைய நடைக்கும், பிள்ளைகளுடைய நடைக்கு நக்கதாக, மெள்ள அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேனென்று சொன்னான்.—ஏசாவு என்னிடத்திலிருக்கிற சனங்கியினிற் சிலரை நான் உன்னிடத்தில் விடுகிறேனென்று சொல்ல; அவன் அப்படிச்செய்ய வேண்டியதென்ன; என் ஆண்டவனாகிய உமது

உமதுதையை பெறும்படியாகவென்றான்.—ஏசாவு என் சகோதரனே, எனக்குள்ளது எனக்குப்போதும். உன்னுடையது உன்னிடத்திலிருக்கட்டும், என்றான்.—அதற்கு யாக்கோபு அப்படியல்ல; உமதுதையை என்மேலுண்டானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும். நீர் என்மேல் அன்பாயிருக்கிறீர். நான் உமது முகத்தைத் தரிசித்தது, தேவனுடைய முகத்தைத் தரிசித்ததுபோலாயிற்று.—உமக்குக்கொண்டெவரப்பட்ட என் வெகுமானத் ததை ஏற்றுக்கொள்ளும். தேவன் எனக்கு அருள் செய்திருக்கிறாரே. சம்பூரணமாய் எனக்கிருக்கிறதேயென்று சொல்லி மிகவும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான். அதனால் அவன் அதை ஏற்றுக்கொண்டான்.—பின்பு அவன், உட்புறப்பட்டிப்போவோம். நான் உனக்கு முன்பு நடப்பேனென்றான்.—அதற்கு இவன் பிள்ளைகள் சிறுவரென்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்திலுண்டென்றும், என் ஆண்டவனாகிய நீர் அறிந்திருக்கிறீர்; அவைகளை ஒருதின மாத்திரத்தில் வேகமாய் ஒட்டினால், ஆடுமாடுகளைல்லாஞ் செய்துப்போம்.—என் ஆண்டவனாகிய நீர், உமதடியானுக்கு முன்னேதான் போவீராக. நான் செய்நீக்கு என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் வருமளவும், எனக்கு முன்போகிற கூட்டங்களுடைய நடைக்கும், பிள்ளைகளுடைய நடைக்கு நக்கதாக, மெள்ள அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேனென்று சொன்னான்.—ஏசாவு என்னிடத்திலிருக்கிற சனங்கியினிற் சிலரை நான் உன்னிடத்தில் விடுகிறேனென்று சொல்ல; அவன் அப்படிச்செய்ய வேண்டியதென்ன; என் ஆண்டவனாகிய உமது

(௨௨) உபா.௯.௧௦. (௨௪) ஒசே.௧௨.௧௪. எபே.௧.௧௨. (௨௫) மத்.௨௬.௪௧. உ.கொரி.௧௨.௭. (௨௬) லூக்.௨௪. ௨௮. ஒசே.௧௨.௨௪. (௨௮) உ.இரா.௧௧.௧௪. ஒசே.௧௨.௧௪. (௨௯) நியா.௧௧.௧௨. (௩௦) அதி.௧௧.௧௧. யாத்.௨௪. ௧௧. உபா.௧௨.௨௪. நியா.௧௨.௨௨. ஏசா.௧.௧௦. (௧௧) அதி. ௧. (௧௨) அதி.௧௨.௧. (௧௩) அதி.௧௨.௧. அதி. ௧௧.௨௧. (௪) அதி.௧௨.௨௮. அதி.௧௧.௧௨. (௫) சங்.௧௨.௧௧. ஏசா.௧.௧௨. (௬) அதி.௧௨.௧௨. அதி.௧௨. ௪. (௭) உசா.மு.௧.௧௧. மத்.௧௮.௧. (௮) நியா.௧.௧௧. க.சா.மு.௨.௧௨.௭. உ.இரா.௧௨.௧௨. பிலி.௪.௧௨. ௧.௨௧. (௧௦) அதி.௧௨.௧. (௧௧) அதி.௧௧.௧. ரூத்.௨.௧௧.

தயை என்மேலுண்டாளுந் போதுமென்றான். யசு ஏசாவு அந்தத்தினத்தில் திரும்பித்தான்வந்த யெ வழியே சேயீருக்குப்போனான்.—யாக்கோபு சக் கோத்தென்னும் ஸ்தலத்திற்போய், தனக்கொரு வீடுகட்டினதும்ன்றி, தன் ஆமொடுகளுக்குக் குடிசைகளையும் உண்டெண்ணினான்; அதிலால் அந்த ஸ்தலத்துக்குச் சக்கோத்தென்று பேரிடப்பட்டது.

யஅ யாக்கோபு, பதாராமைவிட்டு வந்தபின் கா னான் தேசத்திலுள்ள ஷாலெம் என்னுஞ் ஷிகே மினுடைய பட்டணத்திற்கருகேசென்று, அதற் கெதிரே கூடாரத்தைப்போட்டான்.—தான் கூ டாரம்போட்ட வெளியிலே, ஷிகேமின்பிதாவா கிய காமோர் புத்திரரிடத்திலே தூறு வெள்ளிக் ௨ய காசுக்கு ஒரு நிலத்தை வாங்கினான்.—அவ்விடத் தில் ஒரு வேதிகையையுண்டாக்கி, அதற்கு எல் எலோகேஇலரவேலென்று பேரிட்டான்.

௩௪. அதிகாரம்.

௧. ஷிகேம் என்பவலோடே தீனான் நெறிகேடா யொழுக்கல்: விருத்தசேதனத்துக்குடன்படும் படிபேசல்: ௨ய. காமோரும் ஷிகேமும், சனங் களிடத்தில் பேசினமையால் அவர்கள் விருத் தசேதனத்துக்குடன்படல்: ௨௫. சனங்கள் விருத்தசேதனத்திலால் வாறையாயிருக்கையில் யாக்கோபின் புத்திரர் இருவரும் அவர்கள் மேல் விழுந்துகொல்லலும் கொள்ளை ஆட லும்: ௩ய. யாக்கோபு ஷிகேமியோனையும் லேலி யையுங் கண்டித்தல்.

யாக்கோபுக்கும், லேயாளுக்கும், புத்திரியாகிய தீனான் அந்தத்தேசத்துக் கன்னிகைகளைக்காணப் ௨ புறப்பட்டான்.—அவனை ஈவியனான காமோர் என்னும் அந்தத்தேசத்து அதிபதியின் புத்திரான கிய ஷிகேம்கண்டு, அபகரித்து, அவளுடனேச யனித்து, அவளை மாண்பங்கப்படுத்தினான்.—அ வனுடையமனம் யாக்கோபின் புத்திரி தீனானின் மேல்புதிர்நிருத்தது. அவன் அந்தப்பெண்ணை நேசித்து அவன்மனதற்கு இங்கிதமாகப்பேசிக் ௪ கொண்டுவந்தான்.—மேலும் ஷிகேம் தன் பிதா வாகிய காமோரைநோக்கி, இந்தப்பெண் எனக் குமணவியாயிருக்கும்படி செய்யவேண்டும் என் றுசொன்னான்.—யாக்கோபு தன் புத்திரியாகிய தீனானை அவன் அசுசிப்படுத்தினதைக் கேள்விப் பட்டான். அப்பொழுது அவன்புத்திரர் வயல் வெளியில் அவனுடைய மந்தையினிடத்திலி ருந்தார்கள்: அவர்கள் வருமளவும் யாக்கோபு ௬ பேசாமலிருந்தான்.—அந்தநருணத்தில் ஷிகேமின் பிதாவாகிய காமோர் புறப்பட்ட யாக்கோபோ டே பேசும்படி அவனிடத்தில்வந்தான்.—யாக் கோபின் புத்திரரும் நடந்ததைக்கேள்விப்பட்ட மாத்திரத்தில், வயல்வெளியைவிட்டுவந்தார்கள்.

அவன் யாக்கோபின் புத்திரியோடே இலரவே லுக்குவிரோதமாய்ப் பலாற்காரமாகச்சயனித்து, செய்யத்தகாத தூர்ச்செய்கையைச் செய்ததைக் குறித்து அந்தமனிதர் மனம்கொந்து மிகவுங்கோ பங்கொண்டார்கள்.—காமோர் அவர்களோடே ௫ அ சம்பாஷித்துக்கொண்டு, என்புத்திரானகியஷிகே மினுடைய மனது உங்கன் புத்திரியைப் பற்றிக் கொண்டிருக்கின்றது. ஆகையால் அவனை அவ னுக்கு மனைவியாகக்கொடுக்கும்படி வேண்டிக் கொண்டிருக்கிறேன்.—உங்கன் குமாரத்திகளை எங்க ௬ னுக்குள்ளே கொடுத்தும், எங்கள் குமாரத்திகளை உங்களுக்குள்ளே கொண்டும், இப்படி எங்களு டனேசம்பந்தமாயிருங்கள்.—எங்களுடனேவா ௮ சம்பண்ணுங்கள். இந்தத்தேசம் உங்கன்முன்பா க இருக்கின்றது இகிலவாசம்பண்ணி வியாபா ரஞ்செய்து, பொருளைச் சேர்த்துக்கொள்ளுங்க ளென்றுசொன்னான்.—ஷிகேமும், அவனுடைய ௮ யக பிதாவையும், அவன்சகோதரையும்நோக்கி, உங் கள் தயை எனக்குக்கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக்கேட்டாலுந் தருவேன்.— பரிசமும், நன்கொடையும், நீங்கள் என்னிடத் ௮ ௨ தில் எவ்வளவுகேட்டாலும், உங்கன்சொற்படி தருவேன்: அந்தப்பெண்ணை எனக்குமனைவியா கக்கொடுக்கவேண்டுமென்று சொன்னான்.—யாக் ௮ ௩ கோபின் புத்திரர் தங்கள் சகோதரியாகிய தீனா னை, ஷிகேம் அசுசிப்படுத்தினதினிமித்தம், அவ னுக்கும், அவன்பிதாவாகிய காமோருக்கும் சூ தான மறுமொழியாக,—விருத்தசேதனமில்லாத ௮ ௪ மனிதனுக்கு எங்கன்சகோதரியை நாங்கன்கொ டுக்கிறது எங்கனாலாகாத: அது எங்களுக்கு நிந் தையாயிருக்கும்.—நீங்களும், உங்களுக்குள்ளி ௮ ௫ ருக்கிற ஆண்மக்களையெவரும், விருத்தசேதனம் பண்ணப்பட்டும், எங்களைப்போலாவீர்களாகில், நாங்கன் சம்மதித்து,—உங்களுக்கு எங்கள் குமா ௮ ௬ ரத்திகளைக் கொடுத்தும், உங்கன் குமாரத்திகளை நாங்கன்கொண்டும், ஒரேகூட்டமாகவாசம்பண் ணுவோம்.—விருத்தசேதனம் பண்ணிக்கொள் ௮ ௭ வதற்கு எங்கள் சொற்களாமல், போவீர்களா கில், நாங்கன் எங்கள் குமாரத்தியை அழைத்துக் கொண்டபோய்விடுவோமென்று சொன்னார்கள். அவர்களுடைய வாக்கிலே காமோரும், காய் ௮ ௮ மோரின் புத்திரானகிய ஷிகேமும், சந்தோஷப் பட்டார்கள்.—அந்த வாலிபன் யாக்கோபினு ௮ ௯ டைய குமாரத்தியை மிகவும்விரும்பினதினால், அவன் அதைச்செய்வதில் தாமதப்படவில்லை. அவன் தன் பிதாவின் குடும்பத்தாரணவருக்குள் ளும் அதிகமென்மை யுள்ளவன்.

காமோரும் அவன்புத்திரன் ஷிகேமும், தங் ௨ ௦ கள் பட்டணவாசலிற்சென்று, தங்கள் பட்ட ணத்தமனிதருடனே சம்பாஷித்துக்கொண்டு,—

(யஎ) யோசு.௩௩.௨௭. (யஅ) யோவா.௩.௨௩. அப்.எ.௩௬. யோசு.௨௪.௧. (யக) யோசு.௨௪.௩௨. யோவா.௪.௫. அப்.எ.௩௬. (௨ய) அதி.௩௫.௭. (௩௪) அதி. ௧.) தீத்.௨௫. (௨) நியா.௩௪.௧. அதி.௨௩.௨. உபா.௨௨.௨௧. ஏசா. ௪.௩.௨. (௪) நியா.௩௪.௨. (௫) க.சாமு.௩.௨௭. உசாமு.௩.௨௨. (௭) அதி.௪.௬. உசாமு.௩.௨௧. யோசு.௭. ௩.௫. நியா.௨.௩.௬. உபா.௨.௩.௭. உசாமு.௩.௩.௨. (ய) அதி.௩.௬. அதி.௪.௨.௩. அதி.௪.௭.௨. (ய௨) யாத். ௨.௨.௩.௭. (ய௩) உசாமு.௩.௨.௪. (ய௪) யோசு.௫.௬. (ய௬) க நனா.௪.௬.

௨௩ அந்தமணிநர் நம்முடனே சமாதானமா யிருக்கி
 ரூர்கள், ஆகையால் அவர்கள் இந்தத்தேசத்தில்
 வாசம்பண்ணி இகிலே வியாபாரஞ் செய்வார்க
 ளாக. இந்தத்தேசம் அவர்களும் வசித்திருக்க
 விஸ்தாரம்போதுமே. அவர்களுடைய குமாரத்
 திகளை மமக்குமனைவினாக்கிக்கொள்ளவும், நம்
 முடைய குமாரத்திகளை அவர்களுக்குக் கொடுக்
 ௨௨. கவுங்கடவோம்.—விருத்தசேதனத்தை யுடைய
 அந்தமணிதரைப்போல, நம்மினுள்ள ஆண்மக்க
 களைவரும், விருத்த சேதனம் பண்ணப்பட்ட
 டால், அவர்கள் நம்முடனே ஒரே சனமாக
 ௨௩ வாசம் பண்ணுவதற்குச் சம்மதிப்பார்கள்.—அ
 வர்களுடைய பொருள்கள் ஆடுமாடுகள் மிருக
 சீவன்கள்யாவும், நமக்குங் கிடைக்கும்வலவா.
 அவர்களுக்குச்சம்மதித்தோமாகில், நம்முடனே
 ௨௪ வாசம் பண்ணுவார்களென்றார்கள்.—அப்பொ
 ருது காமோரின் பட்டணவாசலிற் புறப்பட்டு
 வரும் அனைவரும், அவனுடைய சொல்லையும்,
 அவன் புத்திரனாகிய விகேமின் சொல்லியுங்
 கேட்டு, ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்
 பண்ணப்பட்டார்கள்.
 ௨௫ மூன்றாம் நாளில் யாக்கோபின் புத்திரரும் தீ
 னுளின் சகோதரமான வியியோன், லேவி,
 என்னுமிவ்விருவரும், தன் தன் கத்தியையெடுத்த
 துக்கொண்டு, துணிகரமாய் அந்தப்பட்டணத்துக்
 குள்ளேயுருந்து, அந்தப்புருஷர் வருத்தமாயிருக்
 கையில், அவர்கள் யாவரையுக்கொன்றார்கள்.—
 ௨௬ காமோரையும், அவன்குமாரன் விகேமையும்,
 கத்திவாயினாலே கொலைசெய்து, விகேமின்வீட்
 டிலிருந்த தீனை அழைத்துக்கொண்டு போனார்
 ௨௭ கள்.—மேலும் யாக்கோபின் புத்திரர் தங்கன்ச
 கோதரியை அசுசிப்படுத்தினதின் நிமித்தம்,—
 ௨௮ வெட்டுண்டவர்களிடத்திற்சேர்ந்து, பட்டணத்
 ௨௯ கைக் கொள்ளையிட்டார்கள்.—அவர்களுடைய
 பட்டணத்திலும் வயல்வெளியிலுமுள்ள ஆடு
 மாடுகளையும், கழுதைகளையும்கவர்ந்து, அவர்க
 ளுடைய குழந்தைகளையும், ஸ்திரி களையுஞ்சிறை
 பிடித்து, பொருள்முழுதையும், வீட்டிலுள்ள
 ௩௦ சகலத்தையுக்கொள்ளையிட்டார்கள்.—அப்பொ
 ருது யாக்கோபு வியியோனையும், லேவியை
 யும்கொக்கி, இந்தத்தேசத்திலுள்ள காணையிருக்
 குள்ளும், பெரியிருக்குள்ளும், நீங்கள் என்னை
 ஓர் தூர்க்கத்தம்போலாக்கினதினால் என்னைக் க
 வங்கப்பண்ணினீர்கள். என்னைச்சேர்ந்த சனங்
 கள் சிலரென்று, எனக்கு விரோதமாயெழும்பிக்
 கட்டடக்கூடி, நாணும் என்குடும்பமும் அழியும்
 ௩௧ படி, என்னைச் சேதிப்பார்களென்று சொன்
 னான்.—அதற்கு அவர்கள் எங்கன்சகோதரியை,
 அவர்களைரு வேசையைப்போல, நடத்தலாமா
 என்றார்கள்.

௩௫. அதிகாரம்.

௧. தேவன் யாக்கோபைப்பெத்தேலுக்கு அனுப்
 பல்: ௨. அவன் தன் குடும்பத்திலுள்ள விக்கிர
 கங்கனையகற்றல்: ௩. அங்கே ஓர்வேதிகையை
 யுண்டாக்கல்: ௪. தெபோராளின்மரணம்: ௫. தே
 வன் பெத்தேலிலே யாக்கோபை ஆசீர்வதித்
 தல்: ௬. மிகவும் பிரசவவேதனைப்பட்டு ரா
 கேல் மரித்தல்: ௭. யாக்கோபின் வமிசவர
 லாறு: ௮. ஈசாக்கு மரித்து அடக்கம்பண்ணப்
 பட்டல்.

தேவன்யாக்கோபை நோக்கி, நீ எழுந்து பெத்
 தேலுக்குப்போய் தங்கி, முன்னே நீ உன்சகோ
 தரனாகிய ஏசாவின் முகத்துக்குத்தப்பி ஓடின
 காலத்தில், உனக்குத்தரிசனமான தேவனுக்கு
 அங்கே ஒருவேதிகையை உண்டெண்ணென்று
 சொன்னார்.—அப்பொழுது யாக்கோபு தன் கு
 ௨. டும்பத்தாரையும், தன்னிடத்திலுள்ள மற்றயாவ
 ரையும் நோக்கி, உங்களுக்குள்ளிருக்கிற அந்நி
 ய தெய்வங்கனையகற்றி, உங்கள் வஸ்திரங்களை
 மாற்றி, உங்களைச்சுத்திசெய்யுங்கள்.—நாம் எழுந்
 ௩. து பெத்தேலுக்குப்போவோம்வாருங்கள். எனக்
 கு ஆபத்துநேரிட்டநாளில், என் பிரார்த்தனை
 யைக்கேட்டு, நான் நடந்தவழியில் என்பட்ச
 மாயிருந்த தேவனுக்கு ஒருவேதிகையையுண்
 ௪. டெண்ணுவேனென்று சொன்னான்.—அவர்கள்
 தங்கள் கைவசத்திலுள்ள அந்நிய தெய்வங்கள்
 யாவையும், தங்கள் காதுகளின் அணியாகிய கு
 மைகளையும் யாக்கோபின் வசம் ஒப்பித்தார்கள்.
 அவைகளை யாக்கோபு விகேமின்பட்டணத்தரு
 கே நின்ற ஒரு அல்லோன் மரத்தின்கீழே புதைத்
 தான்.—பின்பு அவர்கள் பிரயாணமாய்ப் புறப்
 ௫. பட்டார்கள். நான்கு திசையிலிருக்கிற பட்ட
 ணங்களிலுள்ளவர்கள் தேவனால் பயமடைந்
 ததின் நிமித்தம், யாக்கோபின் புத்திரரைத் தொ
 டராதிருந்தார்கள்.

யாக்கோபு தன்னுடனிருந்த சனங்கள்யாவ
 ௬. ரோடும், காணாதேசத்திலுள்ள பெத்தேலாகிய
 ஓரூரிலே சேர்ந்தான்.—அங்கே அவன் ஒருவே
 ௭. திகையையுண்டாக்கி, தான், தன் சகோதரன்மு
 கத்திற்குத் தப்பி யோடினபொழுது, அங்கேத
 னக்குத் தேவன் தரிசனமானபடியால், அத்த
 லத்துக்கு எல்பெத்தேல் என்றுபேரிட்டான்.—
 ௮. ரிபெக்காளின் தாதியாகிய தெபோரான்மரித்து,
 பெத்தேலுக்குச் சமீபமான ஒரு அல்லோன்மரத்
 தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டான் அதினால்
 அதற்கு அல்லோன்பாகுத்தென்னும்பேராயிற்று.
 யாக்கோபு பதாரூராயிலிருந்து வருகையில்,
 ௯. தேவன் திரும்பவும் தரிசனமாகி, அவனைஆசீர்
 வதித்தார்.—அன்றியுந் தேவன் அவனைநோக்
 ௧௦. கி, இப்பொழுது உன்பேர் யாக்கோபு. இனி

(௨௪) அதி.௨௩.௩. (௨௫) அதி.௩௧.௫. (௩௧) யோச.௭.௨௫. யாத்.௫.௨௧. உபா.௪.௨௭. சங்.௩௫.௩௨. (௩௫) அதி. ௧.)
 அதி.௨௮.௩௧. அதி.௨௮.௩௧ அதி.௨௭.௪௩. (௨) அதி.௩௮.௩௧. யோச.௨௪.௩௫. யோச.௨௪.௨௨௩. க.சாமு.
 ௭.௩ யாத்.௩௧.௩௧. (௩) சங்.௩௭.௧. அதி.௨௮.௩௩. (௪) ஒசே.௨.௩௧. யோச.௨௪.௨௧. நியா.௧.௧. (௫) யாத்.
 ௩௫.௩௭. யோச.௨௨௩. யோச.௫.௧. க.சாமு.௩௪.௩௫. (௬) அதி.௨௮.௩௧.௨௨. (௭) பிர.௫.௪. அதி.௨௮.௩௧. (௮)
 அதி.௨௪.௫.௧. (௯) ஒசே.௩.௨.௪. (௧௦) அதி.௩௭.௫. அதி.௩௭.௨௨௮.

உன்பேர் யாக்கோபென்று வழங்காமல், இலர வேலென்று வழங்குமென்று சொல்லி, அவ னுக்கு இலரவேலென்னும் நாமஞ்சூட்டினார்.—
 ௧௦ பின்பு தேவன் அவனை நோக்கி, நான் சருவ வல்லமையுள்ள தேவன். நீ பல்கிப் பெருகு வாயாக. ஒருசாதியார் மாத்திரமல்ல, பலசாதி யாரும் உன்னிலிருந்து தோன்றுவார்கள். இரா யெ சாக்களும் உன்வழியாய்ப் பிறப்பார்கள்.—நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், அளித்த தேசத் தை உனக்கும் அளிப்பேன். உன்பின் சந்ததிக்கு ம் இத்தேசத்தை அளிப்பேனென்று சொன் றார்.—
 ௧௧ தேவன் அவனுடனே சம்பாஷித்தஸ்த லத்தில் நின்று அவனைவிட்டெழுந்தருளிார்.—
 ௧௨ அப்பொழுது யாக்கோபு தன்னுடனே அவர் சம் பாஷித்த ஸ்தலத்தில், ஒரு கற்றுணை நிறுத்தி, அதின்மேற் பாண்பலியைச் சொரிந்ததமன்றி, ௧௩ என்னெனையுமுற்றினான்.—யாக்கோபு தேவன் தன்னுடனே சம்பாஷித்த அந்த ஸ்தலத்துக்குப் பெத்தேலென்று பேரிட்டான்.

௧௪ பின்பு அவர்கள் பெத்தேலெவிட்டுப் பிரயா ணமாய்ப் போனார்கள். எங்குத்தாவுக்குச் சற் றுத்தாரமாகிய ஒரு இடத்தில், ராகேல் பிரசவித் தபொழுது, மிகவும் வேதனைப்பட்டாள்.—பிர சவகாலத்தில், அவளுக்கு மிகுந்த வேதனையுண்டாயிருக்கையில், மருத்துவிச்சி அவளுடனே, ௧௫ நீ பயப்படவேண்டாம். இந்தமுறையும் புத்தி யொரணைப் பெறுவாண்டென்று சொன்னான்.—மரண காலத்தில், அவள் ஆத்தமம் பிரியுமளவில், அவள் அவனுக்குப் பெளெனியென்று பேரிட் டாள். அவனுடைய பிதாவோ, அவனுக்குப் ௧௬ பேன்யாமீன் என்று பேரிட்டான்.—ராகேல் மரித்துப் பேதல்கேம் என்ற எப்ரத்தாருக்குப் போகிறவழியில் அடக்கம் பண்ணப்பட்டாள்.—
 ௧௭ யாக்கோபு அவள் பிரேதக்குழியில் ஒரு துணை நிறுத்தினான் அதற்கு இந்நாள்வரைக்கும் ராகே லின் பிரேதக்குழித்தண்ண என்னும்பேர் வழங்கி வருகின்றது.

௧௮ இலரவேல் பிரயாணமாய்ப்போய், வடநாடு என்னுங்கோபுரத்துக்கு அப்புறத்தே, தன்கூடா உரத்தைப் போட்டான்.—இலரவேல் அந்தத்தே சத்திலே தங்கியிருக்கையில், ரூபேன் தன் பிதா வின் மறுமனையாட்டியாகிய பில்க்காளுடனே சயனித்தான். அதை இலரவேல் கேள்விப்பட்டான்.—
 ௧௯ யாக்கோபின்புத்திரர் பன்னிருவர். யாக்கோபுக்குச் சேஷ்டபுத்திரனான ரூபேனும், ஷிம் யோனும், லேவியும், யூதாவும், ஈஷகாரும், செ புலோனாகிய இவர்கள், லேயாள் பெற்ற புத் திரர்.—யோசேப்பு, பேன்யாமீன் என்னுமிவர் ௨௦ கள் ராகேல் பெற்றபுத்திரர்.—தாண், ரத்தாவிலி,

என்னுமிவர்கள் ராகேலுடைய பணிவிடைக்கா ரியாகிய பில்க்காள் பெற்றபுத்திரர்.—காத்து, ஆஷக வேர் என்னுமிவர்கள் லேயாளின் பணிவி டைக்காரியாகிய சிலப்பாள் பெற்றபுத்திரர். ப தாராமில் யாக்கோபுக்குப் பிறந்தபுத்திரர் இ வர்களே.

பின்பு யாக்கோபு, ஆபிரகாமும், ஈசாக்குள் உள தங்கிவந்த எபிரோன் என்னும் அர்பாலினுடைய ஊராகிய மம்ரேயிலிருந்த தன் பிதாவான ஈசாக்கினிடத்திற் சேர்ந்தான்.—ஈசாக்கு விருத்தாப்பெ யியமும், பூரணயுகமுள்ளவனாகி, தூற்றெண்ப துவருஷஞ் சீவித்திருந்து,—பிராணனை விட்டு ௨௧ மரித்துத் தன் சனங்களுடனே சேர்க்கப்பட் டான். அவனுடையபுத்திரராகிய ஏசாவும், யாக்கோபும், அவனையடக்கம் பண்ணினார்கள்.

௩௭. அதிகாரம்.

௧. ஏசாவினான் ரேன்றிய கானூயியர் வமிசவரலாறு: ௨. சேயீர் மலைக்குப்போய்த் தங்கல்: ௩. சேயீர் மலையிலுள்ள அவன் வமிசவரலாறு: ௪. அவன் புத்திரர் வழியாய்த்தோன்றிய இராசாக்களின் நாமங்கள்: ௫. சேயீர் என்பவனுடைய வமிசவரலாறு: ௬. ஏதோமி இராசாக்களின் நாமங்கள்: ஏசாவினான் ரேன்றிய இராசாக்களின் நாமங்கள்.

௭. ஏதோம் என்னும் ஏசாவின் வமிசவரலாறு: ௮. ஏசாவு கானூயியர் குமாரத்திகளில் ஏத்தியனான எலோனுக்குப் புத்திரியாகிய ஆதாஷ்யும், எலியனாகிய சிபியோனுக்குப் பாட்டியும், ஆனுகின் புத்திரியுமான அகோலிபாமானையும்,—இஷ்மாவேலின் புத்திரியும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும், விவாகப்பண்ணியிருந்தான்.—ஆதான், ஏசாவுக்கு எலீபாசைப்பெற்றான். பஸ்மாத்து, ரேகுவேலைப்பெற்றான்.—அகோலிபாமான், எயூஷையும், யாலாமையும், கோராகையும், பெற்றான்: இவர்களே கானுந்தேசத்திலே ஏசாவுக்குப்பிறந்த புத்திரர்.

அவர்களுக்குண்டான பொருள் மிகுதியாயிருந்ததினால் சேர்ந்து குடியிருக்கக்கூடாமற்போயிற்று. ஆமொடுகளினிமித்தமும், அவர்கள் சஞ்சரித்த பூமி அவர்களைத்தாங்கக்கூடாததாயிருந்தது.—ஆதலால் ஏசாவு தன் மனைவிகளையும், தன் புத்திரரையும், தன் புத்திரிகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆமொடுகளையும், மற்றச் சீவனெடுத்துக்கள் யாவையும், தான் கானுந்தேசத்திற் சம்பாதித்த பொருள்களெல்லாவற்றையுஞ் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபின் முகத்துக்கு விலகி, அந்நிய தேசத்திற்குப் புறப்பட்டான்.—இப்படியே ஏசாவு, சேயீர் மலையில் வாசம்பண்ணுகிறவனானான்.

(௧௦) அதி.யெ.க. அதி.ச.௮.௩. யாத்.௬.௩. அதி.யெ.௧௩. அதி.௨௮.௩. அதி.ச.௮.௪. (௧௨) அதி.யெ.௨.௭. (௧௩) அதி.யெ.௨.௨. (௧௪) அதி.௨௮.௫. (௧௫) அதி.௨௮.௧. (௧௬) உ.இரா.௧௩. (௧௭) அதி.௩.௨.௪. க.சா.மு. ச.௨.௫. (௧௮) அதி.ச.௮.௭. ருத்.க.௨. மீகா.௧.௨. மத்.௨.௬. (௨௦) க.சா.மு.௨. (௨௧) மீகா.௪.௮. (௨௨) க.நா.நா. ௧.௧. க.கொரி.௧.௧. (௨௩) அதி.ச.௬.௮. யாத்.க.௨. (௨௪) யோச.௫.௫. (௨௫) அதி.யெ.௧௩. அதி.௨.௧.௧. (௨௬) அதி.க. (௨) அதி.௨.௬.௩. வச.௨.௧. (௩) அதி.௨.௮.௧. (௪) க.நா.நா.௧.௧. (௫) அதி. ௧.௩.௧. அதி.யெ.௮. (௬) அதி.௧.௨.௧. யோச.௨.௪.௪. வச.௧.

௧. வசாவுக்கு ஏதோம் என்றும்பேர். சேயீர் மலை யில் வசிக்கும் ஏதோமியருடைய பிதாவாகிய வசாவின் வமிச வரலாறும்: வசாவின் புத்திரருடைய காமங்களுமாவன:—வசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரனுக்கு எலீபாசென்றுபேர். வசாவின் மனைவியாகிய பல்மாத்தின் ௨௧ புத்திரனுக்கு ரேருவேல் என்றுபேர்.—எலீபாசின் புத்திரர் தேமான், ஓமார், செப்போ, காத்தேதாம், கேனல், என்பவர்கள்.—திம்னான், வசாவின் புத்திரனாகிய எலீபாசுக்கு வைப்பாட்டியாயிருந்து, அவன் எலீபாசுக்கு அமலேக்கைப் பெற்றான்: இவர்களே வசாவின் மனைவியாகிய ஆதாளின்பெனத்திரர்.—ரேருவேலுடைய புத்திரர் காகாத்து, சேராக்க, ஷம்மா, மீசா. என்பவர்கள். இவர்களே வசாவின் மனைவியாகிய ௨௪ பல்மாத்தின் பெனத்திரர்.—சிபியோனுடைய பாட்டியும், ஆனுகினுடைய புத்திரியுமான அகோலிபாமான் என்னும் வசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராரு என்னும் புத்திரரை வசாவுக்குப் பெற்றான்.

௨௩. வசாவின் புத்திரரில் தோன்றிய பிரபுகள் இவர்களே. வசாவுக்குச் சேஷ்டபுத்திரனாகிய எலீபாசினுடைய புத்திரர் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனல் பிரபு, —கோராரு பிரபு, காத்தாம்பிரபு, அமலேக்கு பிரபு, என்பவர்கள். இந்தப் பிரபுகள் ஏதோம் தேசத்தில் எலீபாசின் சந்ததியும், ஆதாளின் பெனத்திரருமாயி ௨௭ ருந்தார்கள்.—வசாவின் புத்திரனாகிய ரேருவேலின் புத்திரர், காகாத்து பிரபு, சேராருபிரபு, ஷம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள். இந்தப் பிரபுகள் ஏதோம் தேசத்தில் ரேருவேலின் சந்ததியும் வசாவின் மனைவியாகிய பல்மாத்தின் பெனத்திர ௨௮ ருமாயிருந்தார்கள்.—வசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் புத்திரர், எயூஷ்பிரபு, யாலாம் பிரபு, கோராரு பிரபு, என்பவர்கள். இந்தப் பிரபுகள் ஆனுகினுடைய புத்திரியும் வசாவின் மனைவியுமான அகோலிபாமாளின் புத்திரர்.— ௨௯ இவர்களே ஏதோம் என்னும் வசாவின் சந்ததி. அவர்களின் பிரபுகளும் இவர்களே.

௩. அத்தேசத்தாராகிய ஓரியரில் சேயீரின் புத்திரர், லோத்தான், ஷேபால், சிபியோன், ஆனுகு, ௨௧ தீஷோன், எட்சர், தீஷான் என்பவர்கள். இவர்களே ஏதோம் தேசத்தில் ஓரியருடைய சந்ததியும் ௨௨ சேயீரின் புத்திரருமான பிரபுகள்.—ஓரி, எமாம் என்பவர்கள். லோத்தானுடைய புத்திரர். திம்னான் லோத்தானுடைய சகோதரி.—அல்வான், மாணகாத்து, எபால், ஷெப்போ, ஓனம் என்பவர்கள் சேபாவின் புத்திரர்.—ஆயா, ஆனுகு என்பவர்கள் சிபியோனுடைய புத்திரர். ஆனுகு என்னும் இவன் தன்பிதாவாகிய சிபியோனுடைய கழுதைகளை மேய்க்கையில் வறாந்தரத்திலே நீ ௨௩ லிருந்துக்களைக்கண்டடைந்தான்.—தீஷோனும், அ

கோலிபாமானும், ஆனுகினுடைய பிள்ளைகள். அந்த அகோலிபாமான், ஆனுகின் புத்திரர்.—எம் ௨௪ தான், எல்பான் ஈத்தரான், கிருன் என்பவர்கள் தீஷோனுடைய புத்திரர்.—பில்கான், சௌவான், ஆக்கான் என்பவர்கள் எத்தேருடைய புத்திரர்.—ஷதல், ஆரான் என்பவர்கள் தீஷோனுடைய புத்திரர்.—ஓரியருடைய சந்ததியில் தோன் ௨௬ றிய பிரபுகள், சேயீர் தேசத்துப் பிரபுகளுக்குள் பிரபுகளாயிருந்தார்கள். ஓரியருடைய சந்ததியில் தோன்றிய பிரபுகள் இவர்கள். லோத்தான் பிரபு, சேபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனுகு பிரபு;—தீஷோன் பிரபு, எட்சேர் பிரபு, தீஷான் ௩௦ பிரபு என்பவர்கள்.

இஸ்ரவேல் சந்ததியார்மேல் இராசாக்கள் ௩௧ சாளுவதற்கு முன்னே ஏதோம் தேசத்தை ஆண்ட இராசாக்கள் இவர்களே.—பேயோருடைய புத்திரனாகிய பேலா ஏதோயில் அரசாண்டான்; அவனுடைய நகரத்திற்கு, தின்காபா என்றுபேர்.—பேலா மரித்தபின் பொதஸ்ரு நகரத்தானும் சே ௩௨ ராசின் புத்திரனுமான யோவாப் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.—யோவாப் மரித்தபின் ௩௩ தேமானின் தேசத்தானாகிய ஷஷாம் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.—ஷஷாம் மரித்தபின் ௩௪ மோவாபின் காட்டிலே மீதியானியரை முறிய அடித்துப் பேதாத்தின் புத்திரனாகிய ஆதாத் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய நகரத்திற்கு ஆல்த் என்றுபேர்.—ஆதாத் மரித்த ௩௬ பின் மஸ்ரேக்கா என்னும் பட்டணத்தானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.—சம் ௩௭ லா மரித்தபின் அங்கேயிருக்கிற நகிக்குச் சமீபமான ரேகோபோத் என்னும் நகரத்தானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.—சவுல் ௩௮ மரித்தபின் அக்போருடைய புத்திரனாகிய பாகால் ஆனுகு அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.—அக்போருடைய புத்திரனாகிய பாகால் ௩௯ ஆனுகின் மரித்தபின் ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய நகரத்திற்குப் பாரு வென்றுபேர். மதரேத்தினுடைய புத்திரியும், மேசகாலினுடைய பெனத்திரியுமான மெகேதா ௪௦ பேல் அவனுடைய மனைவி.

வமிசமும், ஸ்தானமும், காமமும், வெவ்வே சப ௪௧ ருயுள்ள வசாவின் சந்ததியில் பிரபுகளின் நாமங்களாவன திம்னாபிரபு, அல்வாபிரபு, ஏத்தேத் ௪௨ பிரபு, —அகோலிபாமாபிரபு, வலாபிரபு, —பீசு ௪௩ லேன்பிரபு, கேனல் பிரபு, தேமான் பிரபு, சௌமிப்பார்பிரபு, —மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, சக ௪௪ என்பனவே. இவர்களே தாங்கள் ஆண்டவருந் தேசத்து இராசதானியில் வசிக்கும் ஏதோம் சந்ததியின் பிரபுகள். வசாவே ஏதோமியரின் பிதா.

௩௭. அதிகாரம்.

௧. யோசேப்பின்மேல் அவன் சகோதரர் பொருமைகொள்ளல்: ௨. யோசேப்பு கனவுகாண்

(௧) க.நானா.க.௩௩. (௨௨) யாத்.யெ.அ.யு.ச. எண்.௨௪.௨௦. (௨௩) க.நானா.க.௩௪. அதி.யு.ச. ௨பா.௨.யெ, ௨௨ (௨௨) க.நானா.க.௩௬. (௨௬) க.நானா.க.௪௦. (௨௭) லேவி.யு.௩௬. (௨௮) க.நானா.க.௪௧. (௨௯) க.நானா.சே.௨. (௩௧) க.நானா.க.௪௩. (௩௩) க.நானா.க.௪௦. யாத்.யெ.யு.ச. (௪௦) க.நானா.க.௪௧. —(௩௭. அதி.)

டல்: கூ. யாக்கோபு யோசேப்பை அவன் சகோதரரிடத்திலனுப்பல்: டெ. ஷிகேயிலே அவர்களை அவன் தேடல்: டி. அவர்களை அவன் காணல்: டி. யோசேப்பைக் கொல்லத் தூராலோசனைசெய்தல்: டி. இஷுமாவேலரிடத்தில் அவனை விற்பல்: டி. யோசேப்பின் வஸ்திரத்தை இரத்தத்திற் ரேய்த்து யாக்கோபுக்குக் காட்டி அவனைத் துக்கத்திலிழ்த்தல்: டி. எகிப்திலுள்ள யோத்திபாரிடத்தில் விற்கப்பட்டல்.

யாக்கோபு தன்பிதாதங்கிவந்த காணாதேசத்தில் வாசம்பண்ணினான்.—யாக்கோபின் வமிசவரலாறு; யோசேப்பு, பதினேழுவயதளவிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்து வருவான். அந்த வாலிபன் தன் பிதாவுடைய மனைவிகளாகிய பில்க்கான் சிலப்பான் என்பவர்களின் புத்திரருடனே யிருந்து, தான் அவர்களுடைய தீமையைத் தன் பிதாவுக்குத் தெரிவித்து வருவான்.—தன் முதிர்ந்தவயதில் யோசேப்பு பிறந்ததினால் இஸரவேல், தன் புத்திரர் எல்லாரிலும், அவனை யதிகமாய் நேசித்து, பலவாண்வஸ்திரத்தை அவனுக்குச் சேய்துகொடுத்தான்.—அவன் சகோதரர் தங்களிலும், பிதா அவனை நேசித்திருப்பதைக்கண்டு, அவனைப் பகைத்து, பட்சமாய் அவனோடேபேசாதிருந்தார்கள்.

யோசேப்பு ஒரு சொப்பனங்கண்டு அதைத் தன் சகோதரருக்குத் தெரிவித்தான்.—அதினால் அவர்கள் அவனையதிகமாய் வெறுத்தார்கள்.—அவன் அவர்களைநோக்கி, நான்கண்டசொப்பனத்தைக்கேளுங்கள். நாம் வயலில் அறுத்த அரிசனைக் கட்டிக்கொண்டிருக்கையில், என் அரிக்கட்டுமிமிர்ந்ததாகவும், உங்கள் அரிக்கட்டுக்கள் என் அரிக்கட்டைச் சுற்றிவணங்கினவாகவுங்கண்டேனென்றான்.—அதற்கு அவன்சகோதரர்கள் அவனைநோக்கி, நீ நிச்சயமாய் எங்களை ஆளுவாயா; நீ நிச்சயமாய் எங்கள்மேல் அரசாட்சி செலுத்துவாயா, என்று சொன்னார்கள்: இப்படியே அவன் சொப்பனத்தின் நிமித்தமும், சொற்களின் நிமித்தமும், மேலும் அதிகமாய் அவனைவெறுத்தார்கள்.

பின்னும் அவன்வேறொரு சொப்பனத்தைக்கண்டு, தன் சகோதரரைநோக்கி, கேளுங்கள், சூரியனுஞ் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கிக் கொண்டனவாக, ஒரு சொப்பனத்தைக் கண்டேனென்று தெரிவித்தான்.—இதை அவன் தன்பிதாவுக்கும், சகோதரருக்குஞ்சொல்லுகையில், அவனுடையபிதா, நீ கண்ட இந்தச்சொப்பனமென்ன; நானும் உன் மாதாவும் உன்சகோதரரும் பூமிக்குநேரே தாழ்த்து வணங்கவருவோமாவென்று அவனைக்கடிநடிக தான்.—அவனுடையசகோதரர் அவன்மேற்பொ

ருமைகொண்டார்கள். அவன்சொன்னதை பிதாவோ சிந்தையில்வைத்தான்.

பின்பு அவன் சகோதரர் தங்கள் பிதாவினு டெடைய ஆடுகளைமேய்க்க ஷிகேமுக்குப்போனார்கள்.—அப்பொழுது இஸரவேல் யோசேப்பை டிக் நோக்கி, உன் சகோதரர் ஷிகேயில் அல்லவோ மேய்க்கிறார்கள். உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப்போகிறென் வாவென்றதற்கு, அவன் அடியேனென்றான்.—அவன், நீ போய்உன்சகோ டெ தரருடைய சகச்செய்தியையும், ஆடுகளுடைய செழிப்பையும் பார்த்து, எனக்கு அறிவியென்று சொல்லி, தாழ்ந்தபூமியாகிய எபிரோனிலிருந்து அனுப்பினான்: அவனும் ஷிகேயில் சேர்ந்தான்.

அவன் வெளியிலேதிரிகிறதை ஒருமனிதன் டிக் கண்டு, என்ன தேடுகிறாயென்று அவனிடத்திற்கேட்ட;—அவன் என் சகோதரரைத் தேடுகிறென். டிக் அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள். அதை எனக்கு அறிவிக்கவேண்டுமென்றான்.—அந்த மனி டெ தன், அவர்கள் இவ்விடத்தில்நின்றும் போய்விட்டார்கள். தோத்தானுக்குப்போவோமென்று, அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான். யோசேப்பு, தன்சகோதரரைத்தோடாந்துபோய் அவர்களைத் தோத்தானில்கண்டான்.

அவர்கள் அவனைத் தூரத்தில்வரக்கண்டு, அடியைத் தங்களுக்குச் சமீபமாய்ச் சேருமுன்னமே, அவனைக் கொலைசெய்யத் தூராலோசனை செய்தார்கள்.—ஒருவரை யொருவர் நோக்கி, சொப் டிக் பனக்காரன் வருகிறான், பாருங்கள்;—நாம் அடியைக் கொன்று அந்தக் குழிகளிலொன்றில் போட்டு; ஒருதுஷ்டமிருகம் அவனைப்பட்சித்தென்றுசொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படியாகும்என்று பார்ப்போமென்றார்கள். ரூபேன் அதைக்கேட்டு,—அவனை அவர்கள் கைக்குத்தப்புவித்து; பிதாவிடத்திற்குத் திரும்பவுங் கொண்டுபோக மனதுள்ளவனாய்,—அவர்களைநோக்கி, அவனைக்கொலைசெய் உடியப்படாது. நீங்கள் இரத்தஞ்சிந்தவேண்டாம், நீங்கள் அவன்மேற் கைவையாமல், இவ்வகத்திலுள்ள அந்தக் குழியில் போடுங்கென்றுசொன்னான்: இப்படி ரூபேன் அவர்கள்கையில்நின்று அவனைத்தப்புவித்தான்.

யோசேப்பு, தன் சகோதரரிடத்திற் சேர்ந்த டிக் பொழுது, யோசேப்புத்திரிந்திரந்த பலவாண்வஸ்திரத்தை அவர்கள்கழற்றி,—அவனைப் பிடித்த டெ து, ஒருகுழியில் இறக்கினார்கள். அது வெறுங் குழியாயிருந்தது; அதில் சலமில்லை.—பின்பு அ டிக் வர்கள் போசனஞ் செய்யும்படியிருக்கையில், கண்ணெறிட்டுப்பார்த்து, அங்கே சீவியாத்திலிருந்து இஷுமாவேலரின் கூட்டம் எகிப்து தேசத்திற்குப்போகும்படி, பலசகத்திரவியத்தையும்,

(க.) அதி. டெ. டி. எபி. டிக். (உ) க. சாமு. டெ. டெ. டெ. டெ. (ஈ) அதி. ச. ச. டெ. (நி) நியா. டிக். (டி) டெ. சாமு. டிக். டெ. (ச) அதி. டெ. ச. க. (எ) அதி. ச. டெ. க. (க) அதி. ச. க. டெ. (ஐ) அதி. டெ. டெ. (ய) அப. எ. க. தானி. எ. டெ. டெ. டெ. (யி) அதி. டெ. க. அதி. டெ. டெ. (யி) உன். க. எ. (யி) டெ. இரா. ச. டெ. (யி) க. சாமு. டிக். க. சங். டெ. மத். டெ. க. மாற். டெ. க. அப. டெ. டெ. (டி) நீதி. க. டெ. (டெ) அதி. ச. டெ. டெ. (டெ) நீதி. டெ. டெ. ஆமோ. க. க. வச. டெ. க. எரே. டெ. டெ.

குங்கிலியத்தையும், வெள்ளைப் போனத்தையும், சமந்ததூட்டகங்களுடனே வரக்கண்டார்கள்.—
 ௨௧ யூதா, தன் சகோதரரை நோக்கி, நம்முடைய சகோதரனைக்கொண்டு, அவனுடைய இரத்தத்தை ம
 ௨௨ எழைப்பதிலும் இலாபமென்ன.—அவனை இந்த இஷ்டமாவேலருக்கு விற்போம். நமது கையால் அவனைத் தொடர்ப்படாது. அவன் நம்முடைய சகோதரன், நம்முடைய மாயிசமுன்னவன் என்று சொன்னான். அதற்கு அவனுடைய சகோதரர் ௨௩ சம்மதித்தார்கள்.—அப்பொழுது அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகையில், இவர் அந்தக்குழியிலிருந்த யோசேப்பைத் தூக்கியெடுத்து, அவனை இஷ்டமாவேலர்கையில் இருப்பதுவெள்ளிக்காகக்கு விற்றார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்துதேசத்திற்குக் கொண்டிப்போனார்கள்.
 ௨௪ பின்பு ருபேன் அந்தக்குழியினிடத்திற்குத் திரும்பிப்போனபொழுது, யோசேப்பு அகிலே இல்லையென்றுகண்டு, தன்வல்திரங்களைக்கிழித்துக்கொண்டு,—தன் சகோதரிடத்திற்குத்திரும்பிப்போய், பிள்ளையில்லையே. ஐயோ! நான் எங்கேபோவேன் என்று புலம்பினான்.—அவர்கள் யோசேப்பினுடைய அங்கியையெடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அவ்வங்கியை ௨௫ இரத்தத்திலே தோய்த்து,—பலவாண்மான அவ்வங்கியைத் தங்கள் பிதாவினிடத்திற்கு அனுப்பினார்கள். கொண்டுபோனவர்கள், இதை காங்கள் கண்டெடுத்தோம். இது உம்முடைய புத்திரன் அங்கியோ, அல்லவோ, பருமுடையென்று சொன்னார்கள்.—அவன் அதைக்கண்டறிந்து, இது என் புத்திரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம், அவனைப்படுத்திது. யோசேப்பு நிச்சய ௨௬ மாய்ப் பிறண்டுபோனென்று புலம்பி,—தன் வல்திரங்களைக்கிழித்து, தன் அரையில் இரட்டைக்கட்டிக்கொண்டு, தன் புத்திரன் நிமித்தம் ௨௭ அநேகநாள் துக்கித்துக் கொண்டிருந்தான்.—அவனுடைய குமாரர் குமாரத்திகெல்லாரும் வந்துகின்று, அவனுக்கு ஆறுதல் சொல்லியும், ஆறுதலையாமல், துக்கத்தால் நானும் என் புத்திரனிடத்தில் மரித்தோர் ஸ்தலத்திற்குப் போகிறேனென்றான், இப்படி அவன்பிதா அவன் நிமித்தம் ௨௮ நம் அழுதுகொண்டிருந்தான்.—அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனுடைய பிரதானியும் மெய்க்காவலருக்குத்தலைவனுமான போத்திபாருக்கு விற்றார்கள்.

௩௮. அதிகாரம்.

௧. யூதாவின் புத்திரராகிய ஏர், ஒனன், ஷேலா என்னும் இம்மூவரின் விருத்தாந்தம்: ௨௨. தன் ஸ்திரி மரித்தபின் யூதா திம்னா ஊரிற் செல்லல்: ௨௩. அவன் தன் புத்திரனுக்கு நியமித்த ஸ்திரியிடத்

திற்கேர்தல்: ௨௪. அவன்குற்றம் வெளிப்படல்: ௨௫. அந்தஸ்திரி பேரேஸ் சேரா என்பவர்களைப்பெறல்.
 அிக்காலத்திலே யூதா, தன் சகோதரரை விட்டு, ௧
 அதுல்லாமியனாகிய ஈராவென்னும் ஒருவனிடத்திற்குப் போய்ச்சேர்ந்தான்.—யூதா அவ்விடத்திலே ஐவா என்னும் பேர்கொண்ட காணனியன் ஒருவனுடைய கன்னிகையைக்கண்டு அவனைச் சேர்த்துக்கொண்டு, அவனோடே சேர்ந்தான்.—அவன் கருப்பவதியாகி, ஒரு புத்திரனைப் பெற்றான், அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.— ௩
 திரும்பவும், அவன் கருப்பவதியாகி ஒரு புத்திரனைப்பெற்று, அவனுக்கு ஒனன் என்று பேரிட்டான்.—பின்னும் அவன் கருப்பவதியாகி ஒரு புத்திரனைப்பெற்று, அவனுக்கு ஷேலா என்று பேரிட்டான். அவன் இவனைப்பெற்றபொழுது, ௪
 அவன் கெசீயிலேயிருந்தான்.—பின்பு யூதா தாமார் என்னும் பேர்கொண்ட ஒரு கன்னிகையை, தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்கு விவாகம் பண்ணுவித்தான்.—யூதாவின் மூத்த மகனாகிய ஏர் ௫
 யெகோவாவின் பார்வைக்குத்துட்டனாயிருந்ததினால், யெகோவா அவனைச்சங்கரித்தார்.—அப்பொழுது யூதா, ஒனனை நோக்கி, உன் ௬
 தமையனுடைய மனைவியைச் சேர்ந்து, உன் தமையனுக்குச் சந்ததி யுண்டாகச் செய்யென்று சொன்னான்.—ஒனன் அந்தச்சந்ததி, தன் சந்ததியாயிராதென்பதையெண்ணி, அவன்தன் தமையனுடைய மனைவியைச் சேரும்பொழுது, தன் ௭
 தமையனுக்குத் தன்னாலே சந்ததி யுண்டாகாதபடி, அதைத்தரையில் விழவிட்டுக்கொடுத்தான்.—அவன் செய்த அந்தக்காரியம், யெகோவாவின் ௮
 பார்வைக்குத் தீங்காயிருந்ததினால், அவர் அவனையுஞ்சங்கரித்தார்.—யூதா, தன் புத்திரனாகிய ௯
 ஷேலாவும் அவன் சகோதரர் மரித்த பிரகாரம் மரிக்கக்கூடுமென்றஞ்சி, தன் மருமகனாகிய தாமாரை நோக்கி, என் புத்திரனாகிய ஷேலா பிராயமுள்ளவனாகும் வரைக்கும், உன்பிதாவின் வீட்டிலே விதவையாய்த் தங்கியிரு என்று சொன்னான்: அந்தப்பிரகாரம் தாமார்போய்த் தன் பிதாவின் வீட்டிலே தங்கினான்.
 அநேகநாட்சென்றபின் ஐவாவின் புத்திரியா ௧௦
 கிய யூதாவின் மனைவி மரித்தான், தான் ஆறுதலடைந்தபின், யூதா அதுல்லாமியனாகிய தன் கிநேகிதன் ஈராவுடனே திம்னாவில், தன் ஆடுகளின் மயிரைக் கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.—உன் மாமன், தன் ஆடுகளின் மயிரைக் ௧௧
 கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறுனென்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.—ஷேலா பருவம் ௧௨
 டைந்துதான் அவனுக்கு மனைவியாக அளித்

(௨௧) அதி.ச.வ. யோபு.௨௧.௨௮. (௨௭) க.சாமு.௨௮.௨௭. அதி.ச.௨.௨௧. அதி.௨௧.௨௪. (௨௮) நியா.௧.௧. அப். ௭.௧. மத்.௨௭.௧. (௨௯) யோபு.௧.௨௨. (௩௦) அதி.ச.௨.௨௧.௧௧. எரே.௧௧.௨௩. (௩௧) வ.ச.௨௧. (௩௨) வ.ச.௨௨. அதி. ச.௨.௮. (௩௩) வ.ச.௨௧. ௨.சாமு.௧.௧௧. (௩௪) ௨.சாமு.௨.௨.௨௭. அதி.ச.௨.௧௮. அதி.ச.௨.௧.௧௧. (௩௫) அதி. ௧.௧.௧. எஸ்த.௧.௨.—(௩௬) அதி. ௨.) க.நானா.௨.௧. (௩) எண்.௨௧.௨௧. (௪) எண்.௨௧.௨௧. (௫) எண்.௨௧.௨௨. (௬) எண்.௨௧.௨௧. க.நானா.௨.௧. (௮) ௨.பா.௨.௫.௫. மத்.௨.௨.௨௪. (௯) ௨.பா.௨.௫.௧. (௧௦) அதி.ச.௧.௨.௨. எண்.௨௧. ௨.௧. (௧௧) ருத்.௧.௨.௧. லேவி.௨.௨.௨. (௧௨) ௨.சாமு.௨.௧.௧. (௧௩) யோசு.௨.௩.௨. (௧௪) நியா.௨.௧. (௧௫) நீதி. ௧.௨. ௨.௧. ௨.௧.

கப்படவில்லையென்று அவள் கண்டதினால், விதவைக்குரிய தன் வஸ்திரங்களைக் களைந்து, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப்போகிறவழியிலிருக்கிற ஏறையின் வாசலில் யிருந்தாள்.

யிடு யூதா அவளைக்கண்டு, அவள் முகத்தை மூடியிருந்ததினால், அவளைத்தன் மருமகனென்றறியா யுக மல், அவளை ஒரு வேசையென்றெண்ணி, -வழியிலிருந்த அவளிடத்துக்குப்போய் அவளைநோக்கி, நான் உன்னைச்சேர வாவென்று சொல்ல; அவள், நீர் என்னைச்சேர எனக்கென்ன தருவீரென்றாள். -அவன் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை மந்தையிலிருந்து அணுப்புவேனென்றான். அதற்கு அவன், நீர் அதை அணுப்புமனவும், ஒரு ஈடுதந் யிடிதால் ஆகுமென்றான். -அப்பொழுது அவன் உனக்கு ஈடாகநான் என்னதரவேண்டுமென்று கேட்க; அவன் உமதுமோதிரத்தையும், உமது ஆரங்களையும், உமதுகைக்கோலையும் தரவேண்டுமென்றான். அவன் அவைகளை அவளுக்குக்கொடுத்து, அவளைச்சேர்ந்தான். அவன் அவனாலே யுக கருப்பவதியானான். -அவள் எழுந்துபோய்த் தன் முக்காட்டைக்களைந்து, விதவைக்குரிய தன்வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டாள். -யூதா அந்தஸ்திரியினிடத்திலிருந்த ஈட்டை மீட்டுக்கொள்ளும்படி, அதுவல்லாமியனாகிய தன் சிகேகிதனிடத்தில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக்கொடுத்தக தனுப்பினான். -இவன் அவளைக்காணாமல், ஏறையின் என்னுமிடத்திலிருந்த வேசை எங்கேயென்று அங்குள்ள மனிதரிடத்திற்கேட்க; அவர்கள், உஉ இங்கே வேசையில்லையென்றார்கள். -அவன் யூதாவினிடத்தில் திரும்பிப்போய் அவளைக் காணேன். அங்கே வேசையில்லையென்று, அவ்வீட்டுத்து மனிதர் சொன்னார்கள் என்றான். -யூதா நான் இந்த ஆட்டுக்குட்டியை யணுப்பினேன். நீயும் அவளைக்காணாமற்போனாய். நமக்கு இலச்சைவராதபடிக்கு, அவன் அவைகளை எடுத்துக்கொண்டபோனால், போகட்டுமென்றான்.

உச ஏறக்குறைய மூன்றுமாதஞ்சென்றபின்பு ஒருவன் யூதாவை நோக்கி, உன் மருமகனாகிய தாமார் விபசாரஞ்செய்து, அந்த விபசாரத்தினால், கருப்பவதி யானானென்று அறிவித்தான். யூதா அவளை வெளியிலே கொண்டுவாருங்கள். அவள் சுட்டெரிக்கப்பட வேண்டுமென்றான். -உடு வெளியிலே கொண்டுவரப்பட்டபொழுது, அவன் இந்தப்பொருள்களை யுடையவனெவனாலே, அவனாலே நான் கருப்பவதியானேன்; ஆகையால் மோதிரமும், காப்பும், கோலுமாகிய இவைகள் ஆருடைய பொருள்கள்; பாருங்கனென்று சொல்லி, தனது மாமனிடத்துக்கு அணுப்பி உசு ணன். -யூதா அவைகளைப்பார்த்தறிந்து, அவளை

என் புத்திரனாகிய வேலாவுக்கு அளியாததினால் என்னிலும் அவள் நீதியுள்ளவனென்றான். பின்பு அவன் அவளைச்சேரவில்லை.

அவளுக்குப்பிரசவகால மானபொழுது, அவ உளருடைய கருப்பத்தில் இரட்டைப் பிள்ளைகளிருந்தன. -அவருடைய பிரசவகாலத்தில், ஒன்றன்று கைநீட்ட, மருத்துவச்சி அந்தக்கையைப்பிடித்து, அதில் சிவப்புநூலைக்கட்டி, இது முதலாவது வெளிப்பட்டதென்றான். -அது தன் கை உகையைத்திரும்ப உள்ளேவாங்கிக்கொண்டபொழுது, அதின் சகோதரன் வெளிப்பட, அவன், நீமீறிவந்ததென்ன. இந்தமீறுதல் உன்மேல் நிற்குமென்றான். அதினாலே அவனுக்குப்பேரேசென்று பேரிடப்பட்டது. -பின்பு கையில்சிவப்பு நூல்கட்டியிருந்த அவனுடையதம்பி வெளிப்பட்டான். அவனுக்குச் சேராவென்று பேரிடப்பட்டது.

௩௭. அதிகாரம்.

க. யோசேப்புப் போத்திபாரின் வீட்டில் மேன்மைபெறல்: எ. போத்திபாரின் மனைவி தான் யோசேப்பின்மேல்வைத்த ஆகை சித்தியாகாததினால் பொய்சொல்லி அவனைச்சிறைச்சாலையில்வைப்பித்தல்: உக. தேவன் அவனோடுருத்தல்.

யோசேப்பு எகிப்துக்குக்கொண்டுபோகப்பட்டக டான். பார்வோனுடைய பிரதானியும், மெய்க்காவலருக்குத் தலைவனும், எகிப்து தேசத்தானுமான போத்திபார், அவனை அவ்வீட்டத்திற்கொண்டுபோன இஷ்மாவேலரிடத்திலேவிலைக்குக் கொண்டான். -யெகோவா யோசேப்பின் பட்சமாயிருந்ததினால், அவன் வாழ்வையவனாய் எகிப்தியனாகிய தன் எசமானனுடைய வீட்டிலே வாசம்பண்ணினான். -யெகோவா அவனுடைய பட்சமாயிருக்கிற ரென்பதையும், அவன்செய்யும் யாவையும் யெகோவா சித்தியாக்குகிறபடியும் ரென்பதையும், அவன் எசமானன்கண்டு, -யோசேப்பின்மேற் கட்டாட்சுமவைத்து, அவனைத்தனக்குப் பணிவிடைக்காரனும், தன் குடும்பத்திற்கு அதிகாரியுமாக்கித்தனக்குண்டானயாவையும், அவனிடத்தில் ஒப்பித்தான். -அவனை, அவன் தன்வீட்டுக்குத் தனக்குண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியாக்கினபின், இந்த யோசேப்பின் நிமித்தம் யெகோவா அந்த எகிப்தியனுடைய குடும்பத்தை ஆசீர்வதித்தார்: வீட்டிலும், வெளியிலும், அவனுக்குள்ள எல்லாவற்றின்மேலும், யெகோவாவின்னுடைய ஆசீர்வாதம் தங்கிற்று. -ஆகையால் அவன் தான் புசிக்கும் பதார்த்தத்தையன்றி, தனக்குள்ள ஒன்றையும் விசாரியாமல், தனக்குண்டான எல்லாவற்றையும் யோசேப்புவுசம் ஒப்பித்தான்.

(யௌ) எசேக். யுக. ௩௩. வச. உயி. (யிடி) வச. உடு. (யுக) வச. யச. (உச) [நியா. யுக. உ. லேலி. உக. க. உபா. உஉ. உக. (உடு) அதி. ௩௭. ௩௩. வச. யிடி. (உச) அதி. ௩௭. ௩௩. க. சாமு. உச. யௌ. வச. யச. யோபு. ௩௩. ௩௩. (உக) அதி. ௩௭. யெ. எண். உச. உயி. க. நாளா. உச. மத். க. ௩. - (௩௭) அதி. க. (அ) அதி. ௩௭. ௩௩. சங். ௩. யௌ. அதி. ௩௭. உடி. (உ) வச. உக. அதி. உக. உஉ. அதி. உச. உச. உடி. அதி. உடி. யிடி. க. சாமு. யுக. யிடி. க. சாமு. யிடி. யச. உடி. அப். ௭. ௩. (௩) சங். க. ௩. (ச) அதி. யிடி. ௩. அதி. யுக. யுக. வச. உக. அதி. உச. உ. (டு) அதி. ௩௭. உௌ. (எ) க. சாமு. யுக. யெ.

எ யோசேப்போ சுருபியும், காட்சிக்குச்செனத் தரியமுன்னவனுமாயிருந்தான். அதினால் அவன் எசமானனுடைய மனைவி யோசேப்பின்மேற் கண்போட்டு, என்னுடனே சயனியென்றான்.—
 ௮ அதற்கு அவன் எசமானனுடைய மனைவியை கோக்கி, வீட்டில் என்னிடத்திலிருக்கிற யா தொன்றையும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்குண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒ
 ௯ ப்பித்தாரே.—இந்த வீட்டில் என்னிலும் மேலான வனில்லை. நீர் அவருடைய மனைவியானபடியால், உம்மைமாத்திரம் தவிர்ந்திருப்பதன்றி, வே
 ௧0 ரென்றையும், அவர் எனக்கு விலக்கிவைக்க வில்லை; நான் இந்தனை பெரிதான தீங்குக்குடன்
 ௧1 பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப்பாவாருசெய் வதெப்படியென்று, அவருடைய சொல்லுமறுத்
 ௧2 தான்.—அவன் தினந்தினம், யோசேப்புடனே பேசுவதும், அவன் அவருடனே சயனிக்கவும், அவருடனே இருக்கவும், சம்மதிக்கவில்லை.—
 ௧3 ௧௪ ஒருநாள், யோசேப்புத்தன் பணிவிடையை கடத் துவதற்கு வீட்டுக்குள்போனான். அப்பொழுது
 ௧5 ௧6 வீட்டுமனிதர் ஒருவரும் வீட்டில் இல்லை.—அவன் அவன் வஸ்திரத்தைப்பற்றி அவனை இழுத்து என்
 ௧7 னுடனே சயனியென்றான். அதினால் அவன் வஸ்திரத்தை அவன் கையில் விட்டு, வெளியே புறப்
 ௧8 பட்டு ஓடிப்போனான்.—அவன் தன் வஸ்திரத் தைத் தன் கையில் விட்டுவிட்டு, வெளியே ஓ
 ௧9 டிப்போனதை அவன் கண்டு, —தன் வீட்டுமனித
 ௨0 ரைக்கூப்பிட்டு, அவர்களுடனே, பாருங்கள், எபிரேயமனிதன் கம்முடனே சரசம்பண்ணும்ப
 ௨1 டி, அவர் அவனை கமக்குக் கொண்டுவந்துவைத் தார். அவன் என்னுடனே சயனிக்கும்படிக்கு
 ௨2 என்னிடத்தில் வந்தான். நான் மிகவும் சத்தமிட் டிடு
 ௨3 டேன்,—நான் சத்தமிட்டதை அவன் கேட்டுத் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளி
 ௨4 யே புறப்பட்டு ஓடிப்போனானென்று சொன் டு
 ௨5 ளான்.—அவன் அவனுடைய எசமானன் வீட் டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தை
 ௨6 வைத்திருந்து அவனை கோக்கி, —நீர் எங்களுக்குள் கொண்டு வந்துவைத்த அந்த எபிரேயப்பணிவி
 ௨7 டைக்காரன் என்னுடனே சரசம்பண்ணும்ப டி
 ௨8 டிக்கு என்னிடத்தில் வந்தான்.—அந்நேரம் நான் சத்தமிட்
 ௨9 தி அவன் தன் வஸ்திரத்தை என்னிடத் தில் விட்டு, வெளியே ஓடிப்போனானென்று அ
 ௩0 டி வனுக்குச் சொன்னான்.—உம்முடைய பணிவி
 ௩1 டைக்காரன் என்னை இப்படிச் செய்தானென்று, தன் மனைவி தன்னுடனே சொன்னவாக்குகளை, அவனுடைய எசமானன் கேட்டபொழுது, அ
 ௩2 ௨௩ வனுக்கு மிகவும் கோபம் மூண்டது.—யோசேப் பின் எசமானன் அவனைப்பிடித்து, இராசாவிலு
 ௩4 லே காவலில் வைக்கப்பட்டவர்களிருக்கு

சிறைச்சாலையில் அவனை வைத்தான். அந்தச் சிறைச்சாலையில் அவனை இருந்தான்.—அங்கேயும் உக
 யெகோவா யோசேப்பின் பட்சமாயிருந்து, அவன்மேற் கடாட்சம்வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயை அவனுக்குக் கிடைக்கப்
 பண்ணினார்.—சிறைச்சாலைத்தலைவன் சிறைச் சாலையில் வைக்கப்பட்ட யாவாரையும் யோசேப்
 பின் வசம் ஒப்பித்தான். அங்கே அவர்கள் செய் பவைகளெல்லாவற்றையும் யோசேப்பு கடப்
 பிப்பான்.—யெகோவா அவன் பட்சத்திலே உக
 ருந்தபடியினாலும், அவன் செய்ததெதுவோ அதை யெகோவா சித்தியாக்கினபடியினாலும், அவன் கைவசமாயிருந்த யாதொன்றையும் சி
 றைச்சாலைத்தலைவன் விசாரிக்கவில்லை.

சய. அதிகாரம்.

௧. பார்வோனுடைய பாணபாத்திரமேந்துவோ
 னும் சயம்பாகிகளின் தலைவனும் யோசேப்பி
 னுடன் காவலில் வைக்கப்பட்டல்: ௨. அவ்விரு
 வரும் கண்ட சொப்பனத்தின் தாற்பரியம் யோ
 சேப்பினால் தெரிவிக்கப்பட்டல்: ௩. யோசேப்
 பின் சொற்படி சொப்பனஞ் சித்தியாதல். பா
 ணபாத்திரமேந்துவோன் செய்க்கண்மிறத்தல்.

இக்காரியங்கள் நடந்தபின்பு, எகிப்து இராசா
 ௧ வின் பாணபாத்திரக்காரனும், சயம்பாகியும், தக்
 ௨ கன் ஆண்டவனாகிய எகிப்து இராசாவுக்குக் குற்
 ௩ றஞ்செய்தார்கள்.—பார்வோன் தன் தலைவரில்
 ௪ பாணபாத்திரக்காரரின் தலைவனும், சயம்பாகி
 ௫ களின் தலைவனுமாகிய இருவரமேலும் உக்கிர
 ௬ கோபங்கொண்டு,—யோசேப்பு, கட்டுண்டிருந்
 ௭ த இடமுஞ் சேர்ப்பதின்வீடொகிய சிறைச்சா
 ௮ லையில் அவர்களைக்காவல் பண்ணுவித்தான்.—
 ௯ அவர்களை விசாரணைப்பண்ணும்படி, மெய்க்காவ
 ௧0 லருக்குத்தலைவன், யோசேப்புக்குக் கட்டின
 ௧1 யிட்டான். அவன் அவர்களுக்குப் பணிவிடை
 ௧2 செய்துவந்தான். அவர்கள் சிலநாள் காவலிலி
 ௧3 ருந்தார்கள்.

பின்பு சிறைச்சாலையிற் காவல்பண்ணப்பட்ட
 ௧4 டி எகிப்து இராசனுடைய பாணபாத்திரக்கார
 ௧5 னும், சயம்பாகியுமான அவ்விருவரும் ஒரே இர
 ௧6 விவே, வெவ்வேறுபொருள்கொண்ட சொப்ப
 ௧7 னங்களைக் கண்டார்கள்.—விடியற்காலத்தில் யோ
 ௧8 சேப்பு அவர்களிடத்திற் போனபொழுது, அவர்
 ௧9 கள் துக்கங்கொண்டிருக்கிறதைக்கண்டான்.—
 ௨0 அதினால் அவன் தன் ஆண்டவனுடைய வீட்
 ௨1 டிலே தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த
 ௨2 பார்வோனுடைய காரியத் தலைவரை கோக்கி,
 ௨3 உங்கள் முகங்கள் இன்று வாடியிருக்கிறதென்ன
 ௨4 வென்றுகேட்டான்.—அதற்கவர்கள், சொப்பனங்
 ௨5 கண்டோம்; அதின் தாற்பரியத்தைத்தெரிவிக்க
 ௨6 கிறவர் ஒருவருமில்லையென்றார்கள். யோசேப்பு

௨சாமு.௨௧.௨௧. (௧) நீதி.ச.உ.௧.௧௧ அதி.௨.௨.௧. வேலி.௧.௨. ௨சாமு.௨.௨.௨௧. சங்.௧௧.௪. (௨) நீதி.௭. ௨௧ (௨) யாத்.௨௧.௧. சங்.௧.௨.௨.௧. (௨) நீதி.௧.௧.௪.௧௧. (௨) சங்.௧.௧.௨.௨.௧. க.பேதுரு.௨.௨.௧. அதி.௪.௨.௧. ௨௪. அதி.௪.௧.௨.௪. (௨௧) யாத்.௧.௨.௧. யாத்.௨.௧.௧. யாத்.௨.௨.௧.௧. சங்.௧.௧.௧.௧. நீதி.௨.௧.௧.௧.௧.௧. அப்.௭. ௧.௨. (௨௨) அதி.௪.௨.௧.௧. (௨௩) வச.௨.௧.௧.—(சய. அதி. ௧.) நிதி ௧.௨.௧. (௨) நீதி.௨.௧.௨.௪. (௧) அதி.௧.௧.௨.௨, ௨௧ (௭) நிதி.௨.௨. (௮) அதி.௪.௧.௨.௧. அதி.௪.௧.௨.௧. தானி.௨.௨.௧.௨.௮.௪.௭.

அவர்களுடனே தாற்பரியத்தைத் தெரிவிப்பது தேவனுக்காகவே; அவைகளை என்னக் குவிவிரித்துச் சொல்லுங்கொண்டிருக்கிறார்.—அதற்குப் பாணபாத்திரத்தலைவன் யோசேப்பைப்போலே; ஒரு திராட்சக்கொடி என் முன்பாக இருக்கவும்;—
 ய அந்தத் திராட்சக்கொடியில் மூன்றுகிளைகளிருக்கவும், அது தளிர்ந்தாயிருக்கவும், அதிலே பூக்கள் மலர்ந்திருக்கவும், அதின்சூலைகள் நன்றாய்ப்பழுத்திருக்கவும்;—பார்வோனுடைய பாத்திரம் என்கையிலேயிருக்கவும், நானந்தப்பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்திலேபிழிந்து, அந்தப் பாத்திரத்தைப்பார்வோனுடையகையிற்கொடுக்கவும், சொப்பனங்கண்டேனென்று, தன் சொப்பனத்தைச் சொன்னான்.—அதற்கு யோசேப்பு அந்த மூன்றுகிளைகளை மூன்றுநாளையம்.—மூன்று நாள்களுள்ளே பார்வோன் உன்நியாயத்தைவிசாரித்து, உன் உத்தியோகத்தில் மீண்டும் உன்னை ஏற்படுத்தினார். நீ முன்னே அவருக்குப் பாணங்கொடுத்து வந்த முறைமையின்படி, பார்வோனுடைய பாத்திரத்தை அவர்கையிற்கொடுப்பாய்: இதுதான் தாற்பரியமென்று சொன்னதமன்றி,—நீ வாழ்வடைந்திருக்கும்பொழுது என்னை நினைத்து, என்மேல் தயைவைத்து, என்காரியத்தைப் பார்வோனுக்கு அளிவித்து இந்தவிடிலிருந்து என்னை விடுதலை யாக்கவேண்டும்.—நான் எப்பிரேயருடையதேசத்திலிருந்து கனவாய்க்கொண்டு வரப்பட்டேன். என்னை இந்தச் சிறைச்சாலையில் வைக்கும்படி நான் இவ்விடத்தில் ஒன்றுக்கு செய்யவில்லை யென்று சொன்னான்.—தாற்பரியம் நல்லதென்று சுயம்பாகிகளின் தலைவன்கண்டு யோசேப்பை நோக்கி, மூன்று வெண்மையான கூடைகளை என் தலைமேலிருக்கவும்,—பார்வோனுக்குச் சுயம்பாகி பாகம்பண்ணின சகலவித போசனபதார்த்தங்களிலுஞ் சில மேற்கூடையிலிருக்கவும், என் தலைமேற்கூடையிலிருந்தவைகளைப் பறவைகளைடுத்துப்பட்டிக்கவும், நானும் சொப்பனங் கண்டேனென்று சொன்னான்.—
 ய யோசேப்பு அந்த மூன்றுகூடைகள், மூன்றுநாளையம்.—இனி மூன்றுநாள்களுள்ளே, பார்வோன் நியாயம் விசாரித்து, உன் தலைமையை நீக்கி, மரத்திலே உன்னைத்துக்குவிப்பார். அப்பொழுது பறவைகள் உன்மேலிருந்து உன்மாயிசத்தைத் தின்னும்: இதுதான் அதின் தாற்பரியமென்று உத்தரவுசொன்னான்.
 உ அத்தற்குமூன்றுநாள் பார்வோனுடையசென்மதினமானதினால், அவன் தன் பணிவிடைக்காரர் யாவருக்கும் விருந்துபண்ணி, பாணபாத்திரக்காரரின் தலைவனும், சுயம்பாகிகளின் தலைவனுமாகிய இருவருடைய நியாயத்தையும், தன்

பணிவிடைக்காரரின் முன்பாக விசாரித்தான். பின்பு யோசேப்பு அவர்களுக்குச்சொல்லிய தாற்பரியத்தின்படி,—பாணபாத்திரக்காரரின் தலை உகவனை மீண்டும் பாணங்கொடுக்கிற உத்தியோகத்தில் ஏற்படுத்தினான்: அவனும் பார்வோனுடையகையிற்கொடுக்கவைத் கொடுத்தான்.—சுயம்பாகிகளின் தலைவனைத்துக்குவித்தான்.—பாண உகபாத்திரக்காரரின் தலைவனே, யோசேப்பை நினைத்ததில்லை: அவனை மறந்துவிட்டான்.

சக. அதிகாரம்.

க. பார்வோன் கனவுகாண்டல்: உடு. யோசேப்பு இராசாவனுடைய சொப்பனத்தின் தாற்பரியத்தைத்தெரிவித்துப்படுத்திக்கொல்லல்: கூ. யோசேப்பு மேன்மைபெறல்: டூ. யோசேப்புக்குப் புத்திரர் இருவர் உற்பவித்தல்: டூ. பஞ்சம் ஆரம்பித்தல்.

இரண்டு வருஷஞ்சென்றபின் பார்வோனும் தான் நதியோரத்திலே நிற்கவும்,—அழகும் புஷ்டியுமுள்ள ஏழுபசுக்கள், அந்த நதியில் சின்றுமறி, மைதானத்தில் புல்லையோடும்,—அவைகளின் பின்அழகும் புஷ்டியுமில்லாத வேறேழுபசுக்கள் நதியில் சின்றுமறி, நதியோரத்திலே அந்தப்பசுக்களருகே நிற்கவும்,—அழகும் புஷ்டியுமில்லாத பசுக்கள், அழகும் புஷ்டியுமுள்ள அவ்வேழுபசுக்களையும் பட்சிக்கவும், ஒருசொப்பனங்கண்டுவிழித்தான்.—திரும்பவும், அவன் நித்திரையடைந்து, ஒரேநாளிலே நல்லசெழுமையான ஏழுகதிரிகள் ஈனப்படவும், பின்பு கீழ்காற்றினாலே தீயப்பட்டவைகளுஞ் சாலியுமாய், ஏழுகதிரிகள் ஈனப்படவும், சாலியான கதிரிகள், செழுமையும் பூரணமுமான ஏழுகதிரிகளையும் விழுங்கவும், இரண்டாந்தரஞ் சொப்பனங் கண்டான்.—பார்வோன் நித்திரை தெளிந்து ஏழுந்தான். இவையோ சொப்பனமென்றறிந்தான்.—விடியற்காலத்தில் அவனுடைய மனம் மிகவுங்கலங்கிற்று.

அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மாதிரிகரையும், சகல வித்துவான்களையும் அழைத்து அவர்களுக்குத் தன் சொப்பனங்களையும் விவரித்தான். அவைகளின் தாற்பரியத்தைப் பார்வோனுக்கு ஒருவராலுஞ் சொல்லக்கூடாமற்போயிற்று.—அப்பொழுது பாணபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனிடத்திலே, இன்று என் குற்றமும் என் நினைவில் வருகின்றது.—பார்வோன் அவருடைய பணிவிடைக்காரர்மேல் உக்கிரகோபங்கொண்டு, என்னையும், சுயம்பாகிகளின் தலைவனையும், மெய்க்காவலருக்குத் தலைவனுடைய வீடாகிய சிறைச்சாலையில் வைத்திருந்த காலத்தில்,—நானும் அவனும் ஒரு இரவிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனங்க

(யெ) அதி.சக.உச. (யக) உ.இரா.உடு.உஎ. சங்.கூ.க. ஏரே டூ.கூ. வச.யக. அதி.சக.யெ.உடு. நியா.எ.யெ. தானி.உ.கூ. தானி.ச.யக. (யச) ஓரக்.உகூ.சஉ. யோச.உ.யெ. க.சாமு.உயெ.யெ.யெ.உ.சாமு.கூ.க. க.இரா.உ.எ. (யடு) அதி.கூ.உய. (யஅ) வச.யெ. (யக) வச.யக. (உய) மத்.யச.க. மாந்.க.உக. மத்.உடு.யக. (உக) வச.யக.நி.கி. உ.க.உஉ.வச.யக.உக.யோபு.யக.யெ.ச. சங்.கூ.யெ. பிர.க.யெ.யக.ஆமோ.கூ.க.—(சக. அதி.) (எ) தானி.உ.க. (அ) யாத்.எ.யக.உஉ. ஏசா.உக.யெ. தானி.க.உய. மத்.உ.க. (ய) அதி.சய.உ.கூ. அதி.கூ.உய. (யக) அதி.சய.யெ.

வெண்கண்டோம்.—மெய்க்காவலருக்குத் தலைவனுடைய பணிவிடைக்காரனாகிய எபிரேய வாலிபனொருவனும், அங்கே எங்களுடனே யிருந்தான். அவனுக்கவைகளைச் சொல்ல; அவன் எங்கிருவருடைய வெவ்வேறு சொப்பனத்தின் ௨௧ தாற்பரியங்களை யுந்தெரிவித்தான்.—அவன் எங்களுக்குச் சொல்லிய தாற்பரியத்தின்படி கடந்தது: என்னைத்திரும்பவும், என் உத்தியோகத்தில்தைவந்து; அவனைத் துக்கு வித்தாரென்று சொன்னான். ௨௪ பார்வோன் ஆணையிட்டு, யோசேப்பை அழைப்பித்தான். அவனை விரைவாய்ச் சிறைச்சாலையில் கின்றுக் கொண்டுவந்தார்கள். அவன் சென்ற பண்ணிக்கொண்டு வேறுவஸ்திரங்களுந்தரித்து, ௨௫ பார்வோனிடத்தில் வந்தான்.—பார்வோன், யோசேப்பைநோக்கி, ஒரு சொப்பனங்கண்டேன்; அதின் தாற்பரியத்தைத் தெரிவிக்க ஒருவருமில்லை. நீயே சொப்பனத்தாற்பரியத்தைத் தெரிவிக்க அறிவாயென்று சொல்லக் கேள்விப்பட்டே ௨௬ னென்று சொன்னான்.—அதற்கு யோசேப்பு, நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்கன உத்திரம் அருளிச்செய்வாரென்று சொல்ல;—பார்வோன், யோசேப்பைநோக்கி, நான் நதியோரத்திலே நிற்கவும்,—புஷ்டியும் அழகுமுள்ள ஏழு பசுக்கள் நதியில் கின்று ஏறி, மைதானத்திற்கு ௨௭ புல்லுமேயவும்,—அவைகளின் பின்பு, எகிப்து தேசத்தில் எங்கும் என்றும் நான் காணாத அவ வட்சணமுள்ளவைகளையும், புஷ்டியுஞ் சற்றுகிலும் அழகுமில்லாத வறட்சியான வேறேழுபசுக்கள் ௨௮ ஏறிவரவும்,—புஷ்டியும் அழகுமில்லாத பசுக்கள் புஷ்டியான முந்தின ஏழுபசுக்களையும் பட்டிக்கவும், இவைகள் அவைகளின் வயிறுக்குட் ௨௯ பட்டும்,—வயிறுக்குட்பட்டதென்பது தெரியாமல் முன்போலவே அவவட்சணமுள்ளவைகளாயிருக்கவும், ஒரு சொப்பனங்கண்டு விழித்தேன்.—பின்னும் நான் ஒருதாளில், நல்ல செழு ௩௦ மையான ஏழுகிரிகள் ஈனப்பட்டவும்,—அவைகளின் பின் கீழ்காற்றினாலே தீர்த்தனவும், சாவி ௩௧ யும் பதமுமான கிரிகள், ஈனப்பட்டவும்,—பதரான கிரிகள், நல்ல விளைவான அந்த ஏழு கிரிகளையும் விழுங்கவுங்கண்டேன்: இதை மாந்திரிகரிடத்திற்குச் சொன்னேன். இதின் தாற்பரியத்தை என்ருத் தெரிவிப்பார் ஒருவருமில்லையென்று சொன்னான்.

௩௨ யோசேப்பு, பார்வோனைநோக்கி, பார்வோனுடைய சொப்பனம் ஒன்றுதான். தேவன் தாம் செய்வதின்னதென்று பார்வோனுக்கு அறி ௩௩ வித்திருக்கிறார்.—ஏழு நல்ல பசுக்களும் ஏழுவருஷமாம், நல்லவிளைவான ஏழுகிரிகளும் ஏழுவரு ௩௪ ஷமேயாம்: சொப்பனம் ஒன்றே.—அவைகளின் பின் ஏறிவந்த அவவட்சணமான வறண்ட ஏழு

பசுக்களும் ஏழுவருஷம். கீழ்காற்றினாலே தீர்த்து சாவி யான ஏழுகிரிகளும் பஞ்சகாலமாயிருக்கும் ஏழுவருஷமேயாம்.—பார்வோனுக்குத் தெ ௩௫ ரிவித்தகாரியம் இதுவே. தேவன் தாம்செய்வதைப் பார்வோனுக்குக்காட்டுகிறார்.—எகிப்து ௩௬ தேசமெங்கும் ஏழுவருஷம் பூரண விளைவுண்டாம்.—அதன்பின் ஏழுவருஷத்துக்குப் பஞ்சகாலமுண்டாகும். அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப்பூரணமெல்லாம் மறந்துபோகப்படும். அந்தப் பஞ்சம்தேசத்தை யழிக்கும்.—வரப்போகிற ௩௭ பஞ்சத்தின் கொடுமை மிகுதியினால் தேசத்தில் முன்னிருந்தபூரணம் ஒழிந்துபோம்,—இந்தக்கா ௩௮ ரியத் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கின்ற தென்பதையும், தேவன் இதைச்சீக்கிரத்தில் நிறைவேற்றுவாரென்பதையுங்குறித்துப் பார்வோனுக்குச் சொப்பனமரியாயிற்று.—ஆதலால் ௩௯ விவேகமும், ஞானமுமுள்ள ஒருமனிதனைத்தேடி, பார்வோன் எகிப்து தேசத்திற்கு அதிகாரியாய் ஏற்படுத்துவாராக.—பூரண விளைவுண்டா ௪௦ கும் ஏழுவருஷப்பரியந்தம் எகிப்து தேசத்தின் விளைவுகளில் ஐந்திலொருபங்கு வாங்கும்படிக்குத் தேசத்திற்கு மேல்விசாரணைக்காரரையும், பார்வோன் வைக்கக்கடவர்.—மேலும், அவர் ௪௧ கள் வரப்போகிற நல்ல வருஷங்களிலுள்ள உணவுப்பொருள்கள் யாவையுஞ் சேகரிக்கக்கடவர்கள். பார்வோனுடைய அதிகாரத்தின்கீழே, தானியத்தைச்சேர்த்து, நகரங்களிற் போசனபதார்த்தங்களைக்காத்து வைத்துக் கொள்ளக்கடவர்கள்.—அந்த உணவுப்பொருள் இனி எகிப்து தே ௪௨ சத்திலுண்டாகும் பஞ்சத்தின் வருஷங்கள் ஏழுமளவுத் தேசத்திற்கு ஒருவைப்பாயிருக்கும். அதினால் அந்தப்பஞ்சத்தாலே தேசம் அழியாதென்றான்.

இந்தவாக்குப் பார்வோனுக்கும், அவன் பணி ௪௩ விடைக்காரர் யாவருக்கும், நல்லதென்றுதோன்றிற்று.—பார்வோன் தன் பணிவிடைக்காரரை ௪௪ நோக்கி, தேவ ஆவையப்பெற்ற இவனைப்போலவேறரைக் காணவேயாமென்றான்,—பின்னும் ௪௫ பார்வோன் யோசேப்பைநோக்கி, தேவன் இவை யெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தினதிலே, விவேகமும் ஞானமுமுள்ள உன்னைப்போல வேறொருவனுமில்லை.—நீ என்வீட ௪௬ சயிற்ரு அதிகாரியாயிருப்பாய். என்சனங்களைல்லாரும் உன் வாக்கின்படி ஆண்படுவார்கள். சிங்கசனத்தைக் குறித்துமாத்திரம் உன்னிலும் ௪௭ நான் பெரியவரு வேனென்றான்.—பின்னும், சக பார்வோன் யோசேப்பைநோக்கி, இந்த எகிப்துதேச முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கி ௪௮ னெனென்பதை அறியென்று சொல்லி,—தன்னை ச ௪௯ யிலிருந்த முத்திரை மோதிரத்தைக்கழற்றி, அதையோசேப்பின்கையிலிட்டு, மெல்லியசணல்

(௩௨) அதி.௧௭.௧௬. அதி.௪௩.௩௨ (௩௩) அதி.௪௩.௩௨ (௪௪) சங்.௧௩.௨௨. தானி.௨.௨௫. ௧, சாமு.௨.௫. (௩௫) ௪௪.௩௨ சங்.௨௫.௪. தானி.௫.௩௬. (௪௬) தானி.௨.௩௩. அதி.௪௩.௫. தானி.௨.௨௨. (௪௭) ௪௪.௧. (௨௪) ௪௪. ௫. தானி.௪.௭. (௨௫) தானி.௨.௨௫.௨௬.௪௫. வெளி.௪.௧. (௨௭) ௨.இரா.௫.௧. (௩௩) அதி.௪.௭.௩௬. (௩௨) என். ௨௬.௩௧. ௪.௪.௪.௩.௩.௧. (௩௪) நீதி.௬.௬.௭.௫. (௩௫) ௪௪.௪.௫. (௩௬) அதி.௪.௭.௩௫. (௩௭) என்.௨.௭. ௩.௫. யோபு. ௩.௨. நீதி.௨.௬. தானி.௪.௫. (௪௩) அப்.௭.௩. (௪௪) தானி.௬.௩. (௪௨) எஸ்த.௩.௩. ௭.௩.௩. தானி.௫. ௭.௨.௬.

வஸ்திரங்களை அவனுக்குத்தரிப்பித்து, பொற்சரப்பணியை அவனுடைய கழுத்திற்போட்டு, -
 ௪௬ தன்னுடைய இரண்டாம் இரத்தத்தின்மேல் அவனை ஏற்றி, முழங்காற்படியிடுங்கொன்று அவனுக்கு முன்பாகக் கூறிக்கொண்டுபோகும்படி செய்து; எகிப்துதேசமுழுவதிற்கும் அவனை அசுகிரிகாரியாக்கினான்.—பின்னும்பார்வோன் யோசேப்பைநோக்கி, பார்வோனாகிய நானேயன்றி, எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன்கையையாகிலும், சூலையாகிலும் அசைக்கவுங்கடாதென்று சொன்னான்.—
 ௪௭ பார்வோன் யோசேப்புக்குச் சாபிந்தபானையொகன்றது பேரிட்டு, ஒன் நகரத்திலுள்ள ஆசாரியனாகியபொத்திப்பேராவின் குமாரத்தி ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுப்பித்தான்.

௪௮ யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். யோசேப்பு எகிப்தின் இராசனாகிய பார்வோனுக்கு முறப்பட்டபொழுது அவனுக்கு முப்பதுவயது. யோசேப்பு பார்வோனின் சமூகத்தைவிட்டு எகிப்துதேசம்முழு சுவதையுஞ் சுற்றிப்பார்த்தான்.—செழிப்புள்ள ஏழு வருஷங்களிலும் பூமியிருந்தபலினைக்கொடுத்தது.—அவ்வேழு வருஷங்களில் எகிப்துதேசத்திலுண்டான தானியங்கண்யாவையும், அவன் சேர்ந்து, அந்தத்தானியங்களை நகரங்களிற்சேகரித்துவைத்தான். அந்தந்த நகரங்களில் அநினதின் சுற்றுப்புறத்தாத் தானியங்களைச் சேகரித்ததுவைத்தான்.—இப்படி யோசேப்பு அளவிறந்ததாய், கடற்கரைமணலைப்போல மிகுதியாகத்தானியத்தைச் சேகரித்துவைத்தான். அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.

௫௦ ஒன் நகரத்திலிருந்த ஆசாரியனாகிய போத்திபேராவின் குமாரத்தி அஸ்நாத்து யோசேப்புக்கு இரண்டிபுத்திரரைப்பெற்றான். அவர்கள் பஞ்சமுண்டாகும் வருஷங்கள் வருவதற்கு முன்னே பிறந்தார்கள்.—யோசேப்பு, தேவன் என்னைசெலும் யாவையும், என் பிதாவின் குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி செய்தாரென்று சொல்லி, மூத்தவனுக்கு மனுவேயென்று பெரிட்டான்.—நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில், தேவன் என்னைப்பல்கப்பண்ணினாரென்று சொல்லி, இனையவனுக்கு எப்ராயீமென்று பெரிட்டான்.

௫௧ எகிப்து தேசத்திலே செழிப்புள்ள அவ்வேழு வருஷங்களுஞ் சென்றபின்பு,—யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷபஞ்சம் தொடங்கிற்று. சகல தேசங்களிலும் பஞ்சமுண்டாயிற்று. எகிப்து தேசத்தில் எங்கும் ஆகாரமிருந்தது.—
 ௫௨ எகிப்து தேசமெங்கும் பஞ்சமுண்டானபடியால், சனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி ஓலமிட்டார்கள். பார்வோன், நீங்கள்

யோசேப்பினிடத்துக்குப்போய் அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கொன்று எகிப்தியரெல்லாருக்குஞ் சொன்னான்.—தேசமெங்கும் பஞ்சமுண்டானபொழுது யோசேப்பு எல்லாக்களஞ்சியங்களையுத்திறந்து, எகிப்தியருக்கு விற்றான். பஞ்சம் எகிப்து தேசத்தில் வரவரக் கொடிதாயிற்று.—சகல தேசங்களிலும் இப்பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தாரும் யோசேப்பினிடத்திலே கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.

சுஉ. அதிகாரம்.

௧. யாக்கோபின் புத்திரர் தானியங்கொள்ள எகிப்துக்குப்போதல்: ௫. அவர்கள் யோசேப்பினிடத்திற்சேர்தல்: யோசேப்பு வழியேயோனைக்கட்டினதுமன்றிப் பேன்யாமீனைக்கொண்டவரக் கட்டினையுமிடல்: ௨௧. அவர்கள் தாங்கள் யோசேப்புக்குச்செய்த தீமையை நினைத்தல்: ௨௫. யோசேப்பு பொதிக்குட் பணத்தைவைத்து அவர்களை யனுப்பிவிடல்: ௨௬. அவர்கள் பிதாவின் வீட்டிற்சேர்ந்து சமாசாரந்தெரிவித்தல்: ௩௫. யாக்கோபு பேன்யாமீனை அனுப்பப்பயந்து மறுத்தல்.

யாக்கோபு எகிப்திலே தானியம் உண்டென்பதையறிந்து, தன் புத்திரரைநோக்கி, நீங்கள் ஒரு வருஷையொருவர் பார்த்துக்கொண்டிருக்கிறதென்ன.—எகிப்து தேசத்தில் தானியம் உண்டென்று கேள்விப்பட்டேன். நாம் சராமல், உயிரோடிருக்கும்படி அவ்விடத்திற்குப்போய்த் தானியத்தை வாங்கிக்கொண்டு வாருங்கொன்று சொல்லு;—யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்து தேசத்திற்குப்போனார்கள்.—யோசேப்பின் சகோதரனாகிய பேன்யாமீனுக்குத்தீங்குகேரிடவுங்கூடுமென்று சொல்லியாக்கோபு அவனை அவர்களுடனே யனுப்பவில்லை.

கானுத்தேசத்திற் பஞ்சமுண்டானபடியால், தானியங்கொள்ளப்போயிருந்தவர்களுடனே இரவேவின் புத்திரரும் போய்ச்சேர்ந்தார்கள்.—அத்தேசத்திற்கு அதிகாரியாயிருந்த யோசேப்பே அத்தேசத்தின் சனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர்சேர்ந்து, அவனைப்பூமிக்குநேரேதாழ்ந்துவணங்கினார்கள். யோசேப்பு அவர்களைக்கண்டு, தன் சகோதரரென்று அறிந்தான்.—அறிந்துமறியாதவன்போலக் கடுமையாய் அவர்களுடன்பேசி, நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்களென்று கேட்டான். அதற்கு அவர்கள், கானுத்தேசத்திலிருந்து தானியங்கொள்ளவந்தோமென்று சொன்னார்கள்.—யோசேப்பு அவர்களைத் தன் சகோதரரென்றறிந்தும் அவர்கள் அவனையறியவில்லை.—யோசேப்பு, தான் அவர்களைக்குறித்துக்கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களைநோக்கி, நீங்கள் வேவுகாரர். இத்தேசத்தின்

(௪௬) எஸ்த.௧.௧. அதி.௪௫.௩. அதி.௪௨.௧. (௪௭) யாத்த.௨.௨௬. ௨.சாமு.௩.௨௩. (௪௮) ச.சாமு.௩.௨௩. க.இரா.௩.௨.௬. தானி.௧.௩.௧. (௪௯) அதி.௨௨.௨௭. நீயா.௭.௨௨. (௫௦) அதி.௪௬.௨௨. வச.௪௫. ௨.சாமு.௩.௨௩. (௫௧) அதி.௪௬.௨௨. (௫௨) சந்.௩.௩.௧. (௫௩) உபா.௧.௨௭.—(௪௨. அதி. ௧.) அப்.௭.௨௨. (௨) ஏசா.௩.௩. (௫) அப்.௭.௨௧. (௬) அதி.௪௬.௨௬. அதி.௩௭.௭. (௭) அதி.௩௭.௭.௧.

திறவுகளைப்பார்க்க வந்தீர்களென்று சொல்ல;—
 1) அவர்கள், ஆண்டவனே, அதற்காகவல்ல, உம
 தடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்
 2) தோம்.—காங்களைவாரும் ஒருவனுடைய புத்
 திரர். உம்முடைய அடியாராகிய நாங்கள் நேர்
 மையுள்ளவர்கள்; வேவுகாரரல்லவென்றார்கள்.—
 3) அதற்கு அவன், அப்படியல்ல. இத்தேசத்தின் திற
 4) வுகளைப்பார்க்கவே வந்தீர்களென்றான்.—அப்
 பொழுதவர்கள், உம்முடைய அடியாராகிய நாங்
 கள் பன்னிரண்டு சகோதரர். காணாதேசத்
 திலிருக்கிற ஒருவனுடைய புத்திரர். இளையவன்
 இப்பொழுது பிதாவின் டத்திலிருக்கிறான். 5)
 6) ஶசருவன் இவ்வையென்றார்கள்.—யோசேப்பு அவர்க
 ளைநோக்கி நீங்கள் வேவுகாரரென்று நான் சொன்
 னதற்குச் சந்தேகமில்லை. நீங்கள் சொதிக்கப்
 7) படுபடுவீர்கள்.—உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்
 தாலொழிய நீங்களிற்கேயிருந்து புறப்படுவதில்
 8) லையென்று, பார்வொனுடைய சீவனைக்கொண்
 9) டி, ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.—உங்கள் ச
 கோதரனை அழைத்துவரும்படி, உங்களிலொரு
 10) வனையனுப்புங்கள். உங்களில் நேர்மையுண்
 டோ, இல்லையோ என்பதற்கு உங்கள் வாக்குக
 11) ளைப்பரிசோதிக்கும் எனவும், நீங்கள் சிறைச்சாலை
 யிலிருக்கவேண்டும். இல்லையென்று கண்டால்,
 12) நீங்கள் வேவுகாரர்தாமென்று பார்வொனுடைய
 சீவனைக்கொண்டு, ஆணையிட்டுச் சொல்லுகி
 13) லெனென்று சொல்லி,—அவர்களை ஏகமாய் மூன்
 14) றதுநான் சிறைச்சாலையில் வைப்பித்தான்.—மூன்
 15) றும்நாளிலே யோசேப்பு அவர்களுடனே நான்
 தேவனுக்குப் பயப்படுகிறேன் ஆதலால் ஒன்
 16) டுறுசெய்யுங்கள், அப்பொழுது சீவிப்பீர்கள்.—நீங்
 கள் நேர்மையுள்ளவர்களானால், உங்களிலொரு
 17) வன் நீங்களிருக்கும் மிடமான சிறைச்சாலையிற்கட்
 18) டெண்டிருக்கப் பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள்
 குடும்பத்தாருக்குத் தானியத்தைக்கொண்டுபோ
 19) வு சம்புறப்படுங்கள்.—உங்கள் இளைய சகோதரனை
 என்னிடத்திற்கு அழைத்துக்கொண்டு வாரூங்
 20) கள். அதினால் உங்கள் வாக்குகள் உண்மைப்
 படும். நீங்களும் மரிக்கமாட்டீர்களென்று சொன்
 21) னான்: அவர்கள் அதற்கமைந்தார்கள்.
 22) உக நம்முடைய சகோதரன் நம்மை நோக்கிக்கொஞ்
 சிவேண்டிக்கொண்டபொழுது, அவனுடைய ம
 ன வியாசுலத்தை நாம்கண்டும், அவனுக்குச் செ
 விகொடாமற் போனதைக் குறித்து நாம் குற்றவா
 ளிகளே. அதின் நிமித்தம் இந்த ஆபத்து நம்மேல்
 23) வந்ததென்று, இப்படி ஒருவரோடொருவர்பே
 24) டிக்கொண்டார்கள்.—அப்பொழுது ருபேன் அ
 வர்களை நோக்கி மறுமொழியாக, அந்தப்பிள்ளை
 யை விரோதித்துப் பாவஞ்செய்யாதிருக்களென்
 25) று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா. நீங்
 கள்கேளாமற் போனீர்கள். அதினால் அவனுடைய
 இரத்தப்பழி வாங்கப்படுகின்றதென்றான்.—

யோசேப்பு தபாவிவழியாய்ப்பேசினபடியால், உக
 தாங்கள் சொன்னது, அவனுக்குத் தெரியுமென்
 26) று அவர்கள் அறியவில்லை.—யோசேப்பு அவர் உச
 களைவிட்டு நீங்கி அழுதான். திரும்பவும் வந்து,
 27) அவர்களுடனே சம்பாவித்து, அவர்களின் வழியி
 யோனைப்பிரித்து, அவர்கள் கண்களுக்குமுன்
 28) னே கட்டுவித்தான்.
 29) பின்பு அவர்கள் கொண்டுவந்த பொதிகளைத் 2) இ
 தானியத்தால் நிறைத்து, அவர்கள்கொடுத்தபணத்
 30) தை அவரவர்பொதியிலே திரும்பப்போட்டுப்பி
 ரயாணத்துக்கு வேண்டிய ஆகாரத்தையும், அவர்
 31) களுக்குக்கொடுக்கும்படி, யோசேப்பு கட்டளை
 யிட்டான். இப்படியே அவர்களுக்கு அவன்
 32) செய்தான்.—அவர்கள் அந்தத்தானியத்தைக்கழு உச
 தையின்மேலேற்றிக்கொண்டு அல்லிட்டு விட்
 33) டுப் புறப்பட்டுப்போனார்கள்.—சத்திரத்தில் அ உச
 வர்களிலொருவன் தன்கழுதைக்கு உணவுகொ
 34) டுப்பதற்குத் தன்பொதியை அவிழ்த்தபொழுது,
 அதின்வாயிலிருந்த பணத்தைக்கண்டு,—தன்ச உச
 35) கோதரருடனே, என்பணம் திரும்பக்கிடத்த
 து; பாருங்கள், அதுஎன் பொதியிலிருக்கிறதென்
 36) றான். அவர்களிருதயம் சோர்த்துபோயிற்று. அ
 வர்கள் பயமடைந்து, தேவன் நமக்கு இப்ப
 37) டிச்செய்ததென்னவென்று, ஒருவரோடொருவர்
 பேசிக்கொண்டார்கள்.
 38) பின்பு அவர்கள் காணாதேசத்திலுள்ள தங் உச
 கள் பிதாவாகிய யாக்கோபினிடத்திலவந்து,—
 39) எகிப்து தேசத்துக்கு அதிகாரியாயிருக்கிறவர், கூ
 தேசத்தைப்பார்க்கவந்த வேவுகாரரென்று, எங்க
 40) ளையெண்ணி, எங்களுடனே கடுமையாய்ப்பே
 சினார்.—நாங்கள் அவருடனே, காங்களைநேர்மை கூ
 41) யுள்ளவர்கள்; வேவுகாரரல்ல.—காங்கள் பன் கூ
 னிரண்டுசகோதரர். ஒருபிதாவின்புத்திரர். ஒரு
 42) வன் இல்லை. இளையவன் இப்பொழுதுகாணாதே
 சத்தில் எங்கள் பிதாவினிடத்திலிருக்கிறானெ
 43) றோம்.—அப்பொழுது அந்ததேசத்து அதிகாரியான கூ
 வா, எங்களைநோக்கி, நீங்கள் நேர்மையுள்ளவர்க
 44) ளென்பதை நான் அறியும்படி, உங்களிலொருவ
 னை என்னிடத்திலிட்டு, பஞ்சத்தினால் வருந்து
 45) கிற உங்களுக்கும்பத்தாருக்கு, நீங்கள் தானியம்
 வாங்கிக்கொண்டு புறப்படுங்கள்.—உங்கள் இளைய கூ
 46) சகோதரனை என்னிடத்திற்கு அழைத்துக்கொண்
 டுவாரூங்கள்; அதினால் நீங்கள் வேவுகாரரல்ல,
 47) நேர்மையுள்ளவர்களென்பதை நான்கண்டு, உங்
 கள் சகோதரனை உங்களுடனே விடுவேன்; நீங்
 48) கள் இத்தேசத்தில் வியாபாரமும்பண்ணாமென்
 றுனென்று, இப்படித் தங்களுக்குச் சம்பலித்த
 49) வைகள் யாவையும், அவனுக்கு விவரித்தார்கள்.
 50) பின்பு அவர்கள் தங்கள் பொதிகளிலுள்ள தா கூ
 னியத்தைக் கொட்டுகையில், அவரவர்பொதி
 51) யில், அவரவர்பணமுடிப்பு இருந்தது. அந்தப்
 பணமுடிப்புக்களை அவர்களும் அவர்கள் பிதா

(26) அதி.கூ.கூ. 24. புல.கு.எ. (27) சிசி.கு.யி. (உக) யோபு.கூ.அ.க. ஓசே.கு.யி. நீதி.உக.யூ. மத்.எ. உ(உஉ) அதி.கூ.உக. அதி.கூ.கு. க இரா.உ.கூ. சங்.கூ.யெ. ஊக்.யக.கு.யி.கு. (உடு) மத்.கு.சச. ரோ. 2உ.யெ. (கூ) வச.எ.

கூ வுங்கண்டபொழுது, பயமடைந்தார்கள்.—அவர்கள் பிதாவாகிய யாக்கோபு அவர்களைநோக்கி, என்னைப்பத்திரவீனனாக்குகிறீர்கள். யோசேப்பும் இல்லை. வியியோனும் இல்லை. பேன்யாமீனையும் அழைத்துக்கொண்டுபோகப்பார்க்கிறீர்கள். இவையெல்லாம் எனக்கு நேரிட்டனவே கூஎ என்றுசொன்னான்.—அப்பொழுது ருபேன், தன்பிதாவைநோக்கி, அவனை என்கையிலொப்பித்தால், நான் அவனை உம்மிடத்தில்திரும்ப அழைத்துக்கொண்டுவருவேன். அவனை அழைத்துக்கொண்டுவராமற் போவேனையானால், என்னிரண்டிப்பத்திரரையும் கொல்லீராகவேன்று சொன்னான்.—அதற்கு அவன் இந்தப்பின்னையின் தமை கூஅ இறந்துபோனான். இவ்வெருவன் இருக்கிறான். நீங்கள் போகும் வழியில் இவனுக்கு ஒருநிங்கு நேரிட்டால், நரைதிரையுள்ளவனாகிய என்னைத்துக்கத்தோடேமரித்தோர் ஸ்தலத்திற்குக் கொண்டுபோகப்பண்ணினீர்கள்: இவனை உங்களுடேபோகவிடேனென்றான்.

சக. அதிகாரம்.

க. யாக்கோபு பேன்யாமீனை அவர்களோடேபோகவிடல்: யெ. யோசேப்பு தன்சகோதரரை உபசரித்தல்: கூக. அவன் விருந்துபண்ணல். தேசத்திலே பஞ்சம் கொடியாயிருந்தது,—எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியங்கு செவவழிந்ததினால், அவர்கள் பிதா அவர்களை நோக்கி, நீங்கள் மீண்டும்போய் நமக்குக் கொஞ்சந்தானியத்தை வாங்கிக்கொண்டுவருங்களென்று சொன்னான்.—அப்பொழுது யூதா அவனுடனே அந்தமனிதன் எங்களைநோக்கி, உங்கள் இனாயசகோதரன் உங்களுடே வராவீட்டால், நீங்கள் என்முக்கத்தைக் காணமாட்டீர்களென்று உறுதியாய்ச்சொன்னான்.—எங்கள்சகோதரனை நீர் எங்களுடனே அனுப்பினால், நாங்கள் போய் உமக்குத் தானியத்தை வாங்கிக்கொண்டு வருவோம்.—ஊ அனுப்பாதிருப்பீராகில், நாங்கள் போகமாட்டோம். உங்கள் சகோதரன் உங்களுடனேவராவீட்டால் நீங்கள் என்முக்கத்தைக் காணமாட்டீர்களென்று, அந்த மனிதன் எங்களுடனே சொல்லியிருக்கிறானே யென்று சொல்லல்:—இஸரவேல், உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்தமனிதனுக்குச் சொல்லி, இப்படியெனக்கு இந்தத் துன்பத்தை வருவித்ததென்னவென்றான்.—அதற்கு அவர்கள், அந்தமனிதன், உங்கள் பிதா இன்னுமியிருக்கிறாரா; உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் உண்டாவென்று எங்களையும், எங்கள்வயிசத்தையுங்குறித்து, துட்பமாய் விசாரித்தான். அந்தவாக்குக் கேற்கமறுமொழிகொடுத்தோம். உங்கள் சகோதரனை உங்களுடனே இங்கே அழைத்துவாருங்களென்பதை, அவன் சொல்லுவானென்று முன்பு அறிந்தோமோ என்றார்கள்.—பின்னும் யூதா தன்பிதா

வாகிய இஸரவேலை நோக்கி, நீரும், நாங்களும், எங்களுக்குழந்தைகளும், சாவாமல் உயிரோடிருக்கும்பொருட்டாக, நாங்கள் புறப்பட்டுப்போகும்படி, இந்தவாலிபனை என்னுடனேயனுப்பும்.—இவனைக் குறித்து நான் உத்தரவாதஞ்செய்வேன். இவனை என்னிடத்திலேகேளும். நான் இவனை உம்மிடத்திற் கொண்டுவந்து, உமக்குமுன்பாக விடாதேபோனால், அந்தக்குற்றம் எப்பொழுதும் என்மேலிருப்பதாக.—நாங்கள் தாமதியாமலிருந்தால், இதற்குள் இரண்டாந்தரமும் போய்த்திரும்புவோமென்று யென்று சொல்லல்;—அவர்களுடையபிதாவாகிய இஸரவேல் அவர்களைநோக்கி, அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்தேசத்தின் உத்தமப் பொருள்களிற கொஞ்சம்குங்குலியமும், தேனும், சுகந்த திரவியமும், வெண்ணிப்போளமும், தேரேபிந்துக் கொட்டையும், வாதுமைக்கொட்டையும், உங்கன்பாத்திரங்களிலிட்டு, அந்தமனிதனுக்குக்கொண்டுபோய்க்கொடுங்கள்.—பணத்தை இரட்டிப்பாக உங்கள் உகைகளிற் கொண்டுபோங்கள். உங்கள் பொதியின் வாய்களில் வைக்கப்பட்டுத் திரும்பக் கொண்டுவந்தபணத்தையும் கொண்டுபோங்கள். அதுபிசகாயிருக்கவுங்கூடும்.—உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு அந்தமனிதனிடத்திற்குத்திரும்பவும் போய்வாருங்கள்.—அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றைச்சகோதரனையும், பேன்யாமீனையும், உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சருவவல்லமையுள்ள தேவன் அவன் முக்கத்தின் இரக்கம் உங்களுக்குக்கிடைக்கப்பண்ணுவாராக: புத்திரவீனனாவேனாகிப் புத்திரவீனனாவேனென்றான்.

அப்பொழுது அந்தமனிதர்காணிக்கையையும், யெ இரட்டிப்பாய்ப்பணத்தையெடுத்துக்கொண்டதுமன்றிப் பேன்யாமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணம் புறப்பட்டு, எகிப்திற்சேர்ந்து, யோசேப்பின்சமுக்கத்தில் நின்றார்கள்.—யோசேப்பு, பேன்யாமீன் அவர்களோடே நிற்பதைக்கண்டு, தன் வீட்டுவீசாரனைக்காரனைநோக்கி, மத்தியானத்திற்கு இந்தமனிதர் என்னோடேபோசனஞ்செய்யவேண்டும்; நீயிந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோய்ப் போசனத்துக்கு வேண்டியவைகளை அடித்து ஆயத்தம்பண்ணென்று சொன்னான்.—அவன் தனக்கு யோசேப்பு சொல்லியபடி, அந்த மனிதரை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்.—தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக்கொண்டுபோகப்பட்டபடியால், அவர்கள் பயமடைந்து, முன்னே நம்முடைய பொதிகளிலிருந்த பணத்தினிமித்தம் நம்மேற் குற்றஞ்சுமத்தி, நம்மைப்பிடித்து அடிமைகளாக்கிக்கொண்டு, நம்முடைய கழுதைகளையும் கைக்கொள்ளும்படிக்கே நாம் கொண்டுபோகப்படுகிறோமென்று சொல்லிக்

(கூஅ) அதி.கூஎ.கூக. அதி.சச.உஅ. அதி.கூஎ.கூடு. அதி.சச.கூக.—(சக. அதி. க.) அதி.சக.கூச.கூஎ. (கூ) அதி.சச.உஉ. அதி.சச.உகூ. (கூ) பிலே.யெ.யெ. (யெ) நீதி.யெ.யெ. ஏரே.அ.உஉ. (யெ) அதி.சச.உஉ.கூ. (யெ) எஸ்த.ச.யெ. (யெ) க.சாமு.உடு.யெ. (யெ) யோபு.கூ.யெ.ச.

வக கொண்டு;—யோசேப்பின் வீட்டுவியாரணைக் காரண அணுகி, வீட்டு வாசற்படியிலே அவ உயிரோடு சம்பாவித்து, —நாயாரே நாங்கள் தானியக் கொள்ளும்படி முன்னேவந்துபோனோ உமே.—நாங்கள்போய்த் தங்கின சத்திரத்திலே, எங்கள் பொதிகளை யவிழ்த்து நாங்கள் நிறுத்துக் கொடுத்த நிறையின்படியே எங்கள்பணம் எங்கள்பொதியிலிருக்கக்கண்டோம்; அதைநாங்கள் உதிரும்பவுங் கையிற் கொண்டுவந்தோம்.—மேலும் தானியக் கொள்ளும்படி வேறுபணமுங் கொண்டுவந்தோம்; நாங்கள் முன்கொடுத்தபணத்தை எங்கள் பொதிகளிற்போட்டவன் இன்னொரு நென்றறியோமென்றார்கள்.—அதற்கு அவன், சாந்தமாயிருங்கள். யாப்புவேண்டலாம். உங்க்பணம் என்னிடத்தில்வந்துவிட்டது. உங்கள் தேவனும், உங்கள் பிதாவின் தேவனுமாயிருக்கிறவரே, உங்களுக்கு மறைபொருளை உங்கள் பொதிகளிலிருளிரொன்று சொல்லி, வழியோனை வெளியே அழைத்துவந்து அவர்க ஷளிடத்தில் விட்டான்.—மேலும் அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர்கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்கு உணவைக்கொடுத்தான்.

உதி அவர்கள் தங்கள் அங்கேபோசனஞ்செய்யப் போகிறதைக் கேள்விப்பட்டபடியால், மத்தியானமட்டில் யோசேப்பு வருவாரென்று காணிக் உகையை ஆயத்தப்படுத்திவைத்திருந்தார்கள்.—யோசேப்பு வீட்டுக்குவந்தபொழுது அவர்கள் தங்கள் வசயிருந்த காணிக்கையை அவனிடத்திற்கொண்டுபோய், பூயிக்குநேராய்த் தாழ்ந்துவணங்கி உளார்கள்.—அவன் அவர்கள்சகச்செய்தியைக்கேட்டு, நீங்கள்சொன்னவிருத்தொகைய உங்கள்பிதா, சுகமாயிருக்கிறானே. இன்னும் இருக்கிறானே என்று அவர்களிடத்திலிவியரித்தான்.—அதற்கு அவர்கள் எங்கள்பிதாவாகிய உமதடியான் சுகமாயிருக்கிறார். இன்னு மிருக்கிறாயென்று சொல்லித் உகதாழ்ந்து வணங்கினார்கள்.—பின்பு அவன்கண்ணேறிட்டுப்பார்த்து, தன்மாதாபெற்ற புத்திரானிய தன் சகோதரன் பேன்யாமீனைக்கண்டு, நீங்கள் எனக்குச்சொன்ன சகோதரன் இவன்தானா என்றுகேட்டு; என்மகனே, தேவன் உன்னைக் உகடாட்சிக்கக்கடவரென்று சொல்லி;—தன்சகோதரனைப்பற்றித் தன்வயிறு எரிந்தபடியால், அழுகிறதற்கு இடந்தேடித்தாரிதமாய் அறைக்குள்ளே கூட போய், அங்கே அழுதான்.—பின்பு அவன் தன் முகத்தைக்கழுவிப் புறப்பட்டித் தன்னை யடக்கிக்கொண்டு போசனம் வைக்கச்சொன்னான்.—உதிரேயருடனே போசனம்பண்ணுகிறது என்கிப்தியருக்கு வெறுப்பானதினால், என்கிப்தியர் அவர்களுடனேபுசிக்கப்படாதென்று, அவனுக்கு வேறே, அவர்களுக்குவேறே, அவனுடனேபுசிக்கும்

என்கிப்தியருக்குவேறே, பரிமாறினார்கள்.—அவர் கூககள் அவனுக்குமுன்பாக மூத்தவன் தன்சேஷ்டபுத்திர அதிகாரத்தின்படிமுதலிலும், இளையவன் தன்பிராயத்தின்படி கடைசியிலுமாக இருத்தப்பட்டார்கள். அதற்கு அவர்கள் ஒருவரோடொருவர் ஆச்சரியப்பட்டார்கள்.—அவன் தனக்கு கூசவைக்கப்பட்டபோசனத்தில் அவர்களுக்குப்பகிர்த்தான். பேன்யாமீனுடையபங்கு, அவர்களுக்குப்பகிர்த்ததிலும் ஐந்துமடங்கதிகமாயிருந்தது. அவனுடன் அவர்கள் திருத்தியாய்ப் பாணம்பண்ணிக்களிகூர்ந்திருந்தார்கள்.

சசச. அதிகாரம்.

க. யோசேப்புத் தன் சகோதரனைத்தடுக்க உபாயஞ்செய்தல்: யச. யூதா யோசேப்பைத்தாழ்ந்துவேண்டிக்கொள்ளல்.

அவன் வீட்டுவியாரணைக்காரணைநோக்கி, நீ இங்க தமனிதருடைய பொதிகளில், இவர்கள் ஏற்றிக் கொண்டுபோகத்தக்க தானியத்தைநிறைத்து, அவரவர்பணத்தை, அவரவர்பொதியின்வாயிலே போடுவதன்றி, —இளையவனுடைய பொதியின்வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என்பானபாத்திரத்தையும், தானியத்துக்கு அவன்கொடுத்தபணத்தையும், போடென்றுங்கட்டினாயிட்டான். யோசேப்பு, தனக்குச்சொல்லியவாக்கின்படி அவன்செய்தான்.—அதிகாரையில் அந்தமனிதர்கள் தங்கள் கழுதைகளோடும் அனுப்பிவிட்டப்பட்டார்கள்.—அவர்கள் நகரத்தைவிட்டுப்பறப்பட்டு நெடுந்தாரம்போவதற்குமுன்னே, யோசேப்பு தன்வீட்டுவியாரணைக்காரணைநோக்கி, நீ எழுந்துபோய், அந்தமனிதரைத்தொடர்ந்து, அவர்களையணுகி, அவர்களுடனே நீங்கள்நன்மைக்குத்தீமைசெய்ததென்ன.—அது என் ஆண்டவன்பாணம்பண்ணுவதற்கும், குறிபார்ப்பதற்குமுரியதல்லவா. நீங்கள் இப்படிச்செய்தது தீமையென்று, சொல்லென்றான்.

அவன் அவர்களைத்தொடர்ந்துபிடித்து, அவ்வாக்குகளையேசொன்னான்.—அதற்கு அவர்கள் அவனைநோக்கி, என் ஆண்டவன், இப்படிப்பட்ட வாக்குகளைச் சொல்லுகிறதென்ன. இப்படிப்பட்டகாரியத்திற்கும், உம்முடைய அடியாராகிய எங்களுக்கும், வெகுதூரம்.—கேளும், முன்னே நாங்கள் எங்கள் பொதிவாயிலே கண்டபணத்தைக் காணாதேசத்திலிருந்து, திரும்ப உம்மிடத்திற்குக்கொண்டுவந்தோமே; உம்முடைய எசமானன் வீட்டிலிருந்து பொன்வெள்ளிகளைத் திருடிக்கொண்டுபோவோமா.—உம்முடைய அடியாராகிய எங்களுக்குள்ளே அதைவைத்திருக்கிறவனெவனோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் ஆண்டவனுக்கு அடிமைகளாவோமென்றார்கள்.—அதற்கவன் உங்கள்சொற்படியே அதைவைத்திருக்கிறவனெவனோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றவர்களா

(உ) அதி.சஉ.கூ.யு. (உக) அதி.சஉ.உஎ.கூ. (உச) அதி.கூ.எ.யு. (உஎ) அதி.கூ.எ.யச. அதி.சஉ.யச.கூ. (உஅ) அதி.கூ.எ.யு. (உக) அதி.கூ.கூ.யு.யச. அதி.சஉ.யச.கூ. (கூ) க.இரா.கூ.உச. (கூஉ) அதி. சச.கூ. யாத்.அ.உச. (சச) அதி.சகூ.உஉ. ஆகா.க.க. யோவா.உய.—(சச. அதி. அ.) அதி.சகூ.உக. (க) அதி.கூ.கூ.உ.

யக வீரர்களென்றான்.—அப்பொழுது அவர்கள் துரிதமாய்த் தங்கள் பொதிகளைத்தரையிலிறக்கி, தங்கள் தங்கள் பொதியை அவிழ்த்துவிட்டார்கள்.—
 ௨௨ மூத்தவன் பொதியுதல், இனையவன் பொதிமட்டும், சோதித்தபொழுது, அந்தப்பாதிரிமப் பேன்யக யாமீனுடைய பொதியிற்காணப்பட்டது.—அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தங்கள் தங்கள் கழுதைகளின் மேற்க்கமையேற்றி நகரத்திற்குத் திரும்பினார்கள்.
 ௨௪ யோசேப்பு அதுவரைக்கும் வீட்டிலேயிருந்த படியால், யூதாவும், அவன் சகோதரரும், அவ்கே போய், அவனுக்கு முன்பாகத் தரையில் விழுந்தார்கள்.—யோசேப்பு அவர்களை நோக்கி, நீங்கள் என்ன செய்வைச் செய்தீர்கள். என்னைப்போன்றவன் நிச்சயமாய்க் குறிபார்க்கக்கூடென்பதை அறியுக யீர்களா, என்றான்.—அதற்கு யூதா, என் ஆண்டவனாகிய உம்முடனே நாங்கள் எதைச்சொல்லுவோம். எதைப்பேசுவோம். எப்படி நாங்கள் சத்தாராவோம். உம்முடைய அடியாரின் பாவத்தைத் தேவன் விளங்கப்பண்ணினார். பாத்திரத்தை வைத்திருக்கிறவனும், நாங்களும், ஆண்டவனுக்கு அடிமைகளேயென்றான்.—அதற்கவன் இப்படிப்பட்டசெய்கை எனக்குத்தகாது; பாத்திரத்தை வைத்திருக்கிறவனெனவே அவனே எனக்கு அடிமையாயிருப்பான். நீங்களோ சமாதானத்துடன் உங்கள் பிதாவிடத்திற்குப் போங்கென்றான்.
 ௨௫ அப்பொழுது யூதா அவனைச்சமீபித்து, ஆ! என் ஆண்டவனே, அடியேன் சொல்லும் வாக்கைச் செவிசாய்த்துக் கேளும். அடியேன்மேல் உமதுகோபம் மூளாதிருப்பதாக. நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்,—உங்கள் பிதா இருக்கிறாரா; சகோதரருண்டா அவென்று, என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்திற்கேட்டீர்,—
 ௨௬ அதற்கு நாங்கள் விருத்தராய்ப் பிதா இருக்கிறாரென்றும், அவருக்கு விருத்தாப்பியகாலத்திற்கு பிறந்த ஒருசிறுவன் உண்டென்றும், அவ்வந்தமையனிந்துபோனென்றும், அவனொருவன் மாத்திரமே அவனைப்பெற்ற மாதாவுக்கு இருப்பதினாற் பிதா அவன்மேலே நேசமாயிருக்கிறாரென்று சொல்லல்;—நீர் உமதடியாரைநோக்கி, அவனை என்னிடத்திற்கு அழைத்துவாருங்கள். என்கண்ணினால் அவனைப்பார்க்கவேண்டென்றீர்.—
 ௨௭ அப்பொழுது ஆண்டவனைநோக்கி, நாங்கள் அச்சிறுவன் பிதாவைவிட்டுப்பிரியக்கூடாது. பிரிச்சூதால் பிதா இறந்துபோவாரென்றும்.—அதற்கு நீர் உமதடியாரைநோக்கி, உங்கள் இனைய சகோதரனை அழைத்துவராவிட்டால், நீங்களினி என்முக்கத்தைக்காணமாட்டீர்களென்றீர்.—பின்பு நாங்கள் உமதடியானாகிய எங்கள் பிதாவினிடத்திற்குப்போய்ச்சேர்ந்து, எங்கள் ஆண்டவனுடைய

வாக்கை அவருக்கு அறிவித்தோம்.—எங்கள் பிதா உடு எங்களைநோக்கி, நீங்கள் திரும்பிப்போய்மகக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கென்று சொல்லல்;—நாங்கள் போகக்கூடாது. எவ்வகைகள் இனைய சகோதரன் எங்களுடனே வந்தால், போவோம்; எங்கள் இனைய சகோதரன் எங்களுடனேவராவிட்டால், நாங்கள் அந்தமனிதனுடைய முக்கத்தைக் காணக்கூடாதேயென்றோம்.—அப்பொழுது உமதடியானாகிய எங்கள் பிதா எங்களை நோக்கி, என்மனைவி எனக்கு இருவரைப்பெற்றென்பதை அறிந்திருக்கிறீர்கள்.—அவர்களிலொருவன் என்னிடத்திலிருந்து புறப்பட்டுப்போய்விட்டான். மெய்யாக அவன் பிறண்டுபோனென்றேன். அதுமுதல் இதுவரைக்கும் அவனைக் காணவில்லை.—நீங்கள் இவனையும், என்னைவிட்டுப்பிரித்து, அழைத்துப்போகுமிடத்தில்தவனுக்கொரு தீங்குநேரிட்டால், நரைதிரையுள்ளவனாகிய என்னைத்துக்கத்தோடே மரித்தோர்ஸ்தலத்திற்குப்போகப்பண்ணினீர்களென்றார்.—இனையவனைவிட்டு அடியேன் என்பிதாவினிடத்துக்குப்போனால், அவருடைய சீவன் இவனுடைய சீவனுடனே கட்டுண்டிருக்கிறதினால்,—இனையவன் கூகவரவில்லையென்று, அவர் அறிந்தமாதத்திரத்தில் இறந்துபோவார்; உம்முடைய அடியாராகிய நாங்கள், உமதடியானாகிய நரைதிரையுள்ள எங்கள் பிதாவைத் துக்கத்தோடே மரித்தோர்ஸ்தலத்திற்குப்போகப்பண்ணினவர்களாவோம்.—அதுவுகூடமன்றி, இச்சிறுவனைக்குறித்து அடியேன் என்பிதாவுக்கு உத்தரவாதி; நான் உம்மிடத்திற்கு இவனை அழைத்துவராவிட்டால், எப்பொழுதும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேனென்றும் சொல்லியிருக்கிறேன்.—ஆதலால் இச்சிறுவனைத் தன் சகோதரருடனே போகவிடும்படி கெஞ்சிக்கேட்கிறேன்: இவனுக்கீடாக அடியேன் என் ஆண்டவனுக்கு அடிமையாயிருப்பேன்.—இச்சிறுவனைவிட்டு, எப்படி என் பிதாவினிடத்துக்குப்போவேன். போனால், என் பிதாவுக்கு நேரிடுந்தீங்கை நான் காண்பேனெயென்றான்.

சடு. அதிகாரம்.

க. யோசேப்பு தன்சகோதரருக்குத் தன்னை அறிவித்தல் தேவானுக்கிரகத்தைப்புகழ்ந்து தன் பிதாவுக்குமங்கலசமாசாரமனுப்பல்: யக. யோசேப்பின் சகோதரர் வந்தமையைக் குறித்துப் பார்வோன்மகிழ்தல்: உக. யோசேப்பு. பிரயாணத்திற்குவெண்டியவற்றைக் கொடுத்துச்சமாதானமாயிருக்கச்சொல்லல்: உடு. யோசேப்பு சீவனேடிருப்பதைக்கேட்டுயாக்கோபுபூரித்தல். அப்பொழுது யோசேப்பு, தன்னருகே சிந்தியாவருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொள்ளமாட்டாமல், யாவரும் என்னைவிட்டு வெளியேபோகப்பண்ணுங்கென்று கட்டினையிட

(யக) அதி.கௌ.௨௬,௬௪. எண்.௨௪.௪. உசாமு.க.௨௬. (யச) அதி.கௌ.௭. (யடு) வச.௫. (யசு) வச.௬. (யஎ) நீதி.௨௭.௨௫. (யஅ) அதி.௨௫.௬௨,௬௩. யாத்.௬௨.௨௨. (௨௦) அதி.கௌ.௬. (௨௧) அதி.௪௨.௨௫,௨௬. (௨௬) அதி.௪௬.௬. (௨௭) அதி.௪௬.௨. (௨௮) அதி.௪௬.௨௬. (௨௯) அதி.௪௨.௬௬,௬௭. (௬௦) க.சாமு.௨௫.௬. (௨௬) அதி.௪௬.௬. (௬௬) யாத்.௬௨.௬௨. (௬௪) யாத்.௨௫.௨. யோபு.௬.௨.௬.—(சடு. அதி. ௧.)

டான்; யோசேப்பு, தன்சகோதரருக்குத்தன்னை அறிவிக்கையில் அவனருகே ஒருவரும்நிற்கவில்லை.—எகிப்தியரும், பார்வோனுடையகுடும்பத்தாருங்கேட்க, அவன்ருவிட்டழுதான்.—யோசேப்பு தன்சகோதரரைநோக்கி, நானே யோசேப்பு. என்பிதா இன்னுஞ் சீவித்திருக்கிறா வென்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலங்கினபடியால், அவனுக்கு உத்தரஞ் சொல்லக்கூடாமற் போயிற்று.—யோசேப்பு தன் சகோதரரைநோக்கி, என்னருகே வாருங்கென்றுசொல்ல, அவர்களுஞ் சமீபத்தில்வந்தார்கள். அப்பொழுது அவன் எகிப்தியரிடத்தில், நீங்கள்விறற் உங்கள் சகோதரனாகிய யோசேப்பு, நானே.—என்னை இவ்விடத்தில்விறற் தின்னிமித்தம் நீங்கள் விசனப்படவும் வேண்டாம். பிராணாட்சிப்பினிமித்தம் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.—தேசத்தில் இப்பொழுது இரண்டுவருஷமாகப் பஞ்சமுண்டாயிருக்கின்றது. உழவும், அறுப்புவியில்லாமல் இன்னும் ஐந்துவருஷமளவும் பஞ்சமிருக்கும்.—பூமியிலே உங்கள்வயிசம் ஒழியாதபடி காப்பதற்காகவும், ஒரு பெரியராட்சிப்பினால் உங்கள்வீனைச் சீவிப்பிப்பதற்காகவுந், தேவன் என்னை உங்களுக்கு முன்னமேயனுப்பினார்.—நீங்கள்வலி, தேவனே இவ்விடத்திற்கு என்னையனுப்பி, என்னைப்பார்வோனுக்குப்பிதாவாகவும், அவருடைய குடும்பமெல்லாவற்றிற்கும் அதிபதியாகவும், எகிப்துதேசம் முழுவதற்கும் அதிகாரியாகவும் பண்ணினார்.—நீங்கள் என் பிதாவினிடத்தில் விரைந்துசென்று, தேவன் என்னை எகிப்துதேசம்முழுவதற்கும் அதிகாரியாகவைத்தார். என்னிடத்தில்வாரும். தாமதிக்கவேண்டாம்.—நீரும் உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆமொடுகளோடும், உமக்குண்டாயிருக்கிறவாவற்றோடும் கோஷேன் நாட்டிலேஎனக்குச்சமீபமாகவேவாசஞ்செய்யலாம். இன்னும் ஐந்துவருஷமளவும் பஞ்சமிருக்கும். ஆதலால், உமக்கும், உம்முடைய குடும்பத்தாருக்கும், உமக்குள்ளாவற்றிற்கும், தரித்திரம் வராதபடிக்கு, அங்கே உம்மைக்காப்பாற்றிக்கொள்ளவேனென்று, உம்முடைய புத்திரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னானென்று சொல்லுங்கள்.—பாருங்கள், உங்களுடனே பேசுகிறத என் வாய்தானென்பதை நீங்களும், என் தம்பியாகிய பேன்யாமீனும், கண்ணினர்களைக்கிறீர்களே.—எகிப்திலுள்ள எனது சகல மகிமையையும் நீங்கள் கண்டயாவையும் என்பிதாவுக்குத்தரிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்குவரும்படி செய்யுங்கென்றுசொல்லி;—உன் தன் தம்பியாகிய பேன்யாமீனின் கழுத்தைக்கட்டிக்கொண்டழுதான். பேன்யாமீனும் அவன் க

ழுத்தைக்கட்டிக்கொண்டழுதான்.—பின்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களைக் கட்டிக்கொண்டழுதான். அப்பால் அவன் சகோதரர் அவனுடனே சம்பாவித்தார்கள். யோசேப்பின் சகோதரர் வந்தார்களென்ற சமசாரம் பார்வோன்விட்டிற் பிரசித்தமானபொழுது, பார்வோனும், அவனுடையபணிவிடைக்காரருஞ் சந்தோஷப்பட்டார்கள்.—பார்வோன் யோசேப்பைநோக்கி, நீ உன்சகோதரருடனே, உங்கள் கழுதைகளின்மேற்பொதிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு, காணுந் தேசத்துக்குப் போய்,—உங்கள்பிதாவையும், உங்கள் உங்கள் குடும்பத்தாரையும் கட்டிக்கொண்டு, என்னிடத்தில்வாருங்கள். நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின்நன்மையையளிப்பேன். இத்தேசத்தின்புஷ்டியானதைப்புகிப்பீர்கள்.—நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும், மனைவிகளுக்காகவும், பண்டிகளை எகிப்து தேசத்திலிருந்து கொண்டு போய், உங்கள்பிதாவுடனே ஏற்றிக்கொண்டுவாருங்கள்.—நீங்கள் உங்கள் பண்டங்களைப் உய்பார்க்கவேண்டாம். எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்குமென்றுசொல்லச்சொல்லி, உனக்குநான் இட்டகட்டளைப்படியேசெய்யென்றான்.—இவ்வேவின் புத்திரர் உய்ப்படியேசெய்ய விரைந்தார்கள். யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படி, அவர்களுக்குப்பண்டிகளைக் கொடுத்ததுமன்றி,—வழிக் உரு ஆகாரத்தையும், ஒவ்வொருவருக்கும் மாற்று வஸ்திரங்களையும்கொடுத்தான். பேன்யாமீனுக்கோ முந்தாறு வெள்ளிக்காசையும், ஐந்துமாற்று வஸ்திரங்களையும்கொடுத்தான்.—தன் பிதாவுக்கு உருபத்து ஆண்கழுதைகளின்மேல்எகிப்துதேசத்தின் சிறுஷ்ட பதார்த்தங்களும், பத்துப்பெண்கழுதைகளில் வழிக் குத்தானியமும், அப்பமும், மற்ற உணவுகளும், ஏற்றியனுப்பினான்.—மேலும், உன் நீங்கள் போகும்வழியிலே கலகம்பண்ணாதிருங்கென்று, தன்சகோதரருக்குச் சொல்லியனுப்பிவிட, அவர்கள் புறப்பட்டுப்போனார்கள். அவர்கள் எகிப்தைவிட்டுப்போய்க் காணுந் தேசத்திலே தங்கள் பிதாவாகிய யாக்கொபினிடத்திற்சேர்ந்து,—யோசேப்பு உயிரோடிருக்கிற உருனென்றும், அவன் எகிப்துதேசம்யாவையும் ஆளுகிறானென்றும், அறிவித்தார்கள். அப்பொழுது அவன்மனம் சோர்ந்தது. அவன் அவர்களை நம்பவில்லை.—பின்னும் அவர்கள் தங்களுடனே யோசேப்பு சொன்ன வாக்குகள் யாவையும், அவனுக்குச்சொன்னார்கள். தன்னை ஏற்றிக்கொண்டபோகும்படி யோசேப்பு அனுப்பின பண்டிகளைக்கண்டமாத்நிரத்தில், அவர்கள்பிதாவாகிய யாக்கொபினுடைய இருதயம் பூரித்தது.—போதும், என் புத்திரனாகிய யோசேப்பு உயிரோடிருக்கிறான். நான் மரிக்குமுன்னேபோய் அவ

(உ) எண்.யச.க. (க) அப.எ.யசு. யோபு.ச.டு. மத்.யச.உச. (ச) அதி.கள.உய. (டு) ஏசா.சய.உ. அதி.டுய. உய. உசா.மு.யச.ய.யச. (அ) அதி.சக.சக. நியா.ய.எ.ய. (ய) அதி.ச.எ.க. (யஉ) அதி.ச.உ.உச. (யக) அப.எ.யச. (யச) அதி.ச.க.ந.எ. (யஅ) எண்.யசு.ய.உ.உச. (உச) எண்.க.யசு. (உஉ) அதி.சக.க.ச. (உச) யோபு.உச.உச.

னைக்காண்பேனென்று இலரவேல்சொன்னான்.

சக. அதிகாரம்.

க. யாக்கோபு பிரயாணம்பண்ணிப் பேர்ஷேபாவிலே தேவனைத் தரிசித்தல்: ௫. எகிப்திற்குப் போய்ச்சேர்தல்: அ. அவனுடையவயிசவரலாறு: உஅ. யோசேப்பை அவன்சந்தித்தல்: கூக. யோசேப்பு தன் சகோதரருக்குப் புத்திசொல்லல்.

பின்பு இலரவேல் தனக்குண்டான யாவையுஞ்சேர்த்துக்கொண்டு, புறப்பட்டுப் பேர்ஷேபாவுக்குப்போய், தன் பிதாவாகிய ஈசாக்கின் தேவனுக்குப் பவியிட்டான்.—அன்றிரவில் தேவன் இலரவேலுக்குத்தரிசினையாய், யாக்கோபே, யாக்கோபேயென்றழைக்க, அவன் அடியேனென்றான்.—அவர், நான் தேவன். உன்பிதாவின் தேவன். நீ எகிப்து தேசத்திற்குப்போகப்பயப்படவேண்டாம்.—நான் அங்கே உன்னில் ஒரு பெரியசாகியைத் தோற்றுவிப்பேன். நானும் உன்னோடே எகிப்துக்குவருகிறேன். திரும்பவும் உன்னைக்கூட்டிக்கொண்டுவருவேன். யோசேப்பு தன்கையால், உன்கண்களை மூடவொனென்றார்.

௫ பின்பு யாக்கோபு பேர்ஷேபாவில் ஈன்றும் புறப்பட்டான். இலரவேலின் புத்திரர் தங்கள் பிதாவாகிய யாக்கோபை ஏற்றிவரும்படி பார்வோன் அனுப்பினபண்டிகளின்மேலே தங்கள் குழந்தைகளையும், மனைவிகளையும், யாக்கோபையும் ஏற்றிக்கொண்டும், —தங்கள் ஆட்டுக்கூட்டங்களையும், தாங்கள் காணாதேசத்திற்கும்பாதித்தபொருள்களையுஞ்சேர்த்துக்கொண்டும் யாக்கோபும் அவன் சந்தியார் யாவரும் எகிப்திற்குப்போனார்கள்.—

எ இப்படி அவன், தன்புத்திரரும், அவர்கள் புத்திரரும், தன்புத்திரிகளும், அவர்கள் புத்திரிகளும்மாகிய தன்சந்தியாரெல்லாரையும், எகிப்திற்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான்.

அ எகிப்தில்சேர்ந்த இலரவேல் சந்தியாருடைய நாமங்களாவன யாக்கோபும், அவனுடைய புத்திரரும், —யாக்கோபினுடைய சேஷ்டபுத்திரன் ருபேன், ருபேனுடைய புத்திரர் ஆனோரு, பல்லூ, யெசரோன், காமி என்பவர்கள்.—ஷிமியோனுடைய புத்திரர் யெமுவேல், யாமின், ஓகாத், யாகின், சோகார, காணாயி ஸ்திரியின் புத்திரனாகிய லூவுல் என்பவர்கள்.—லேவியினுடைய புத்திரர் கொர்ஷோன், கோகாத், யிராரி என்பவர்கள்.—யூதாவினுடைய புத்திரர் ஏர், ஒலன், ஷேலா, பேரேஸ், சேரக் என்பவர்கள். அவர்களில் ஏரும், ஒலனும், காணாதேசத்தில் இறந்துபோனார்கள். பேரேசுவின் புத்திரர் எசரோன் ஆழல் என்ப

வர்கள்.—ஈஷுகாரின் புத்திரர் தோலா, பூலா, யோபு, யகலிம்ரோன் என்பவர்கள்.—செபுலோனுடைய யசுபுத்திரர் சேரேத், ஏலோன், யகலெல் என்பவர்கள்.—இவர்களே லேயானின் சந்தியார். அயெவன் இவர்களையும் தீனான் என்னுமோர் புத்திரியையும் பதனாராமிலே யாக்கோபுக்குப்பெற்றான். அவனுடைய புத்திரரும் புத்திரிகளும் ஆக முப்பத்து மூன்றுபேர்.—காத்தினுடைய புத்திரர் சிப்பி யசுயோன், அகி, ஹூனி, எத்ஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள்.—ஆஷேருடைய புத்திரர் யெஇம்னா, இஷ்பா, இஷ்வி, பேரீ என்பவர்கள் இவர்களுடைய சகோதரி சொராக் பேரியினுடைய புத்திரர் ஏபெர், மலகியேல் என்பவர்கள்.—இவர்களே இலாபான் தன்புத்திரியாகிய லேயா யெளக்குக்கொடுத்த சில்ப்பாளுடைய புத்திரர்; அவளிந்தப்பதினாறுபேரையும் யாக்கோபுக்குப்பெற்றான்.—யாக்கோபின் மனைவியாகிய ராகேலின் யகபுத்திரர் யோசேப்பு, பேன்யாமீன் என்பவர்கள்.—ஒன் நகரத்திலிருந்த ஆசாரியனாகிய போத்திப் உயபேராவின் புத்திரி அஸ்காத்து யோசேப்புக்குப்பெற்ற மனூஷே, எப்ராயீம் என்பவர்கள் எகிப்துதேசத்திலே பிறந்தார்கள்.—பேன்யாமீனுடைய உசபுத்திரர் பேலா, பேகேர், அஷ்பேல், கோரா, நாமான், எகி, ரோஷ், முப்பீம், உப்பீம், ஆராத்து என்பவர்கள்.—ராகேல், யாக்கோபுக்குப்பெற்ற உறபுத்திரராகிய இவர்கள் ஆகப் பதினாறுபேர்.—தானுடைய புத்திரன் ஊஷிம்.—நப்தாலியின் உகபுத்திரர் யாக்கேல், கூனீ, யேத்தேர், ஷில்லேம் உச என்பவர்கள்.—இவர்களே லாபான் தன்புத்திரி உடுயாகிய ராகேலுக்குக்கொடுத்த பில்கான், யாக்கோபுக்குப்பெற்ற புத்திரர்: இவர்கள் ஏழுபேர்.—யாக்கோபின் புத்திரருடைய மனைவிகள்தவிர, உச அவனுடைய சந்தியாய் அவனுடனே எகிப்திற்குப்போனவர்கள், ஆக அறுபத்தாறுபேர்.—யோ உச சேப்புக்கு எகிப்திற்குப் பிறந்த புத்திரர் இரண்டபேர் ஆக எகிப்துக்குப்போன யாக்கோபின் குடும்பத்தார் ஏழுபேர்.

யாக்கோபு கோஷேன் நாட்டிலே தன் மனையோ உச சேப்பு சந்திக்கவரும்படி சொல்ல, யூதாவைத்தனக்கு முன்னாக அவனிடத்தில் னுப்பினான்: தாங்களும் கோஷேன் நாட்டிற்குச் செர்ந்தார்கள்.—யோ உச சேப்பு தன் இரத்தத்தை, ஆயத்தப்படுத்தி அதன்மேலேறிக் கோஷேனிலே தன்பிதாவாகிய இலரவேலைச் சந்திக்கும்படி கோஷேன் நாட்டிற்குச் செர்ந்து, அவனுக்கு முற்பட்டுக் கழுத்தைக்கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன்கழுத்தைவிடாமலழுதான்.—அப்பொழுது இலரவேல் யோசேப்பு கைபைநோக்கி, ஆ! உயிரோடிருக்கிறாய். உன் முகத்

(சக. அதி. க.) அதி. உக. கூக. அதி. கூக. சஉ. (உ) அதி. யடு. க. யோபு. கூக. யசு. யடு. (க) அதி. உஅ. யக. உபா. உச. ௫. (ச) அதி. உஅ. யடு. அதி. யடு. யக. அதி. யடு. க. (௫) அப். எ. யடு. அதி. ச. யடு. யக. உக. (சு) உபா. உச. ௫. (அ) யாத். க. க. யாத். ச. யசு. (க) எண். உச. ௫ (ய) யாத். ச. யடு. க. நாளா. ச. உச. (யஉ) அதி. கூ. அ. கூ. (யஅ) அதி. கூ. ய. அதி. உக. உச. (யக) அதி. ச. ச. உச. (உய) அதி. ச. க. யடு. (உக) க. நாளா. எ. ச. க. நாளா. அ. ச. எண். உச. கூ. அ. எண். உச. கூ. க. நாளா. எ. யஉ. எண். உச. கூ. க. (உக) க. நாளா. எ. யஉ. எண். உச. சஉ. (உச) க. நாளா. எ. யக. (உடு) அதி. கூ. ய. ௫. எ. அதி. உக. உக. (உசு) யாத். க. ௫. அதி. கூ. யடு. க. (உஎ) உபா. ய. உஉ. (உஅ) அதி. ச. எ. க. (உக) அதி. ச. யடு. (கய) ஊக். உ. உக. கூ. ய.

தையுங்கண்டேன். இனி நான் மரித்தாலுமென் ளு எனவென்றான்—யோசேப்பு தன் சகோதராரையும், தன் பிதாவின் குடும்பத்தையும்நோக்கி, நான் பார்வோனிடத்துக்குப்போய்க் காணாதேசத்தி லிருந்து, என்னுடையசகோதரரும், என் பிதா வின் குடும்பத்தாரும், என்னிடத்தில்வந்திருக்கி ளு ரூர்கள்.—அவர்கள்மேய்ப்பார். ஆமொடுகள்மேய்க் கிறவர்களாயிருக்கிறார்கள், அவர்கள்தங்கள்ஆடு மாடுகளையும், தங்களுக்குண்டான எல்லாவற்றையு ட்கொண்டெவந்தார்களென்று அவருக்குச்சொல் ளுவேன்.—மேய்ப்பார்யாவரும், எகிப்தியருக்கு வெறுப்பாயிருக்கிறார்கள். ஆதலால்பார்வோன் உங்களை அழைத்துஉங்களைதொழிலென்னவென் ளு துகேட்டு குமிடத்தில்,—அவனைநோக்கி, உமதடி யாராகியநாங்கள் எங்கள்சிறுவயதுமுதல் இதுவ ரைக்கும் எங்கள்பிதாக்களைப்போல, மேய்ப்பரா யிருக்கிறோமென்று சொல்லுங்கள். அப்பொழு துநீங்கள் கோஷென்நாட்டிலேவாசம்பண்ணப் பெற்றுக்கொள்வீர்களென்றான்.

சஎ. அதிகாரம்.

க. யோசேப்பு தன் பிதாவையுஞ் சகோதரரி ள்ஐவ ரையும் பார்வோனைச் சந்திக்கச்செய்தல்: யக. தேசத்தார்தானியத்துக்கு வெள்ளிநாணயம் மி ருக்கீவன் முதலியவற்றை மாற்றல்: உக. விளை வில் ஐந்திலொருபங்குக்குவிதைத்த தானியம் கொடுத்தல்: உஅ. யாக்கோபுயோசேப்பினிடத் தில் ஆணைவாங்கல்.

பின்பு யோசேப்பு பார்வோன்சமூகத்திற்சேர்ந் து, என் பிதாவும், என்சகோதரரும், தங்கள் ஆடு மாடுகளையும், தங்களுக்குண்டான யாவையுங் கொண்டி, காணாதேசத்திலிருந்துவந்து, கோ ஷென்நாட்டிலே இருக்கிறார்களென்று சொல் ளுவி, நான் அழைத்துவந்த ஐந்து சகோதராரையும் பார்வோன்முன் விட்டான்.—பார்வோன் அவ ளுடைய சகோதராரைநோக்கி, உங்கள் தொழி லென்னவென்றான். அதற்கு அவர்கள் பார்வோ னிடத்தில், உமதடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்கள்போல மேய்ப்பராயிருக்கிறோமென்றா ளு ர்கள்.—காணாதேசத்திலே பஞ்சுக்கொடிதா யிருக்கின்றது. உமதடியாரின் ஆடுகளுக்குமேய்ச் சவல்லாமையால், இத்தேசத்தில் தங்கவந்தோம். உமதடியாராகிய நாங்கள் கோஷென்நாட்டிலே வசிக்கும்படி தயையெய்யுமென்று சொல்லிப் பார்வோனிடத்தில் வேண்டிக்கொண்டார்கள்.— பார்வோன்யோசேப்பைநோக்கி, உன் பிதாவும், சகோதரரும், உன்னிடத்தில் வந்துவிட்டார்களே.—எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக் கின்றது. தேசத்தில் வளமான இடத்தில் உன் பிதாவும், சகோதரரும் வசிக்கக்கடவர்கள். கோ ஷென் நாட்டிலும் வர்சம்பண்ணலாம். அவர்க ளுக்குள்ளே, சாமர்த்தியருண்டென்றுகண்டால்,

அவர்களை என்னுடைய ஆமொடுகளைவிசாரிக்கி றதற்குத் தலைவராகவைக்கலாமென்றான்.—பின்பு யோசேப்பு தன் பிதாவாகிய யாக்கோபை அழைத்துவந்து, பார்வோன்முன்விட்டான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.—பார்வோன் யாக்கோபைநோக்கி, உமக்கு எத்தனைவயதென் று கேட்க;—யாக்கோபு நான் உழன்றுதிரிந்தகாலம் நூற்றுமுப்பதுவருஷம். என்னுயுள்காலம், அற்பமும், கிலேசமுமுள்ளது: உழன்று திரிந்த என் பிதாக்களுடைய ஆயுள்நான் போலல்லவென் றான்.—பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர் வதித்து, அவனை விட்டுப்பறப்பட்டான்.—பார் வோன் இடக்கட்டளைப்படி யோசேப்பு, தன் பிதாவுக்கும், சகோதரருக்கும் எகிப்துதேசத்தில் வளமான நாடாகிய ராமேசெஸ் என்னும் ஸ்தா னத்தில் சுதந்தரங்கொடுத்து, அவர்களையிருக்கச் செய்தான்.—யோசேப்பு தன் பிதாவையும், சகோ தராரையும், தன் பிதாவுடைய குடும்பத்தாரனைவ ரையும், அவரவர் குடும்பத்திற்குத்தக்க, ஆகாரங் கொடுத்து, ஆதரித்துவந்தான்.

பஞ்சம்மிகவுங் கொடியிருந்தது. தேசத்தி லெ லெங்கும் ஆகாரங்கிடையாமற்போயிற்று. எகிப்துதேசமும், காணாதேசமும், பஞ்சத்தினால் இளைந்துப்போயின.—எகிப்துதேசத்திலும், கா ஷென்நாட்டிலும் முன்ன பணமெல்லாம் தானியத் தைக்கொண்டவர்களிடத்தில் யோசேப்பு வாங்கி, பார்வோன்விட்டிற் சேர்ப்பித்தான்.—எகிப்து துதேசத்திலும், காணாதேசத்திலும் முன்ன பணம் ஒழிந்தபின், எகிப்தியரெல்லாரும் யோசேப்பி னிடத்தில்வந்து, எங்களுக்கு ஆகாரந்தாரும் ப ணமோ ஒழிந்தது. உமது சமூகத்திற் சாவா னென் என்றார்கள்.—அதற்கு யோசேப்பு, உங் களிடத்திற் பணமில்லாவிட்டால், உங்கள் ஆடு மாடுகளைக்கொடுங்கள் அவைகளைக்கொடுத்தால், உங்களுக்குத் தருவேனென்றுசொல்ல;—அவர்கள் ஆமொடுகள் முதலானவைகளை யோசேப்பி னிடத்துக்குக்கொண்டெவந்தார்கள். யோசேப்பு அப்படியே குதிரைகளையும், ஆடுகளையும், மாடு களையும், கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்து, அந்தவருஷம் அவர்களுடைய ஆமொடுமுதலான எல்லாவற்றிற் கும் பிரதியாக, அவர்களை ஆதரித்தான்.—அந்தவரு ஷமு சென்றபின், மறுவருஷம், அவர்கள் அவனி டத்தில்வந்து அவனைநோக்கி, பணமுஞ்செலவழிந்துபோயிற்று. எங்கள் ஆமொடுமுதலானவைகளும், எங்கள் ஆண்டவன்வசமாயின. எங்கள்சீர லங்களும், எங்கள்நிலங்களுமேயொழிய எங்கள் ஆண்டவனுக்கு முன்பாகச்சேஷம் ஒன்றும் இல் லை. இது எங்கள் ஆண்டவனுக்கு மறைந்திருக் கவில்லை.—நாங்களும், எங்கள் நிலங்களும், உம் மூடைய கண்களுக்கு முன்பாக அழிந்துபோக

(க) அபி.சஎ.க. (க) அபி.சஎ.உ.க. (க) வச.கஉ. அபி.கய.க. அபி.சக.கஉ.யா.அ.உ.க.—(சஎ. அபி. க.) அபி.சக.கஉ. அபி.சக.உ.அ. (உ) அப.எ.யக. (க) அபி.சக.கக. அபி.சக.கச. (ச) அபி.யக.யக. உபா.உச.க. அபி. சக.க. அப.எ.யக. அபி.சக.கச. (க) அபி.உய.யக. வச.ச. (க) எபி.யக.க.யக. சங்.கக.உஉ. யோபு.யச.க. அபி. உகி. அபி.கக.உ.அ. (யக) யாத்.த.யக. யாத்.யஉ.கஎ. (யக) அபி.சக.கய. (யச) அபி.சக.கக. (யக) வச.யக.

லாமா ஆகாரத்திற்குமாறாக எங்கனையும், எங்கள் நிலங்களையும் ஏற்றுக்கொள்ளும்: நாங்களும், எங்கள் நிலங்களோடே பார்வோனுக்கு அடிமைப்பட்டிருப்போம். நாங்கள் சாவாமல் சீவித்திருக்கவும், நிலங்கள் பாழாய்ப்போகாமலிருக்கவும் எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரு உயி மென்றார்கள்.—எகிப்தியர் தங்களுக்குள் பஞ்சம் மேலிட்டபடியால், அவரவர், தங்கள் தங்கள், வயல்நிலங்களை விற்றார்கள். யோசேப்பு எகிப்தின்நிலங்களையாவையும், பார்வோனுக்காகவாங்கினான். இப்படியே நிலமுழுதும் பார்வோனு உகடையதாயிற்று.—மேலும், அவன் எகிப்தின் ஒரு எல்லாமுதல் மற்ற எல்லாவரைக்குமுள்ள சனங்களை, அந்தந்தநகரங்களில் வரப்பண்ணினான்.—

உஉ ஆசாரியருடையநிலத்தைமாதிரும் அவன்கொள்ளவில்லை. அது பார்வோனால் ஆசாரியருக்கு மானியமாய்க் கொடுக்கப்பட்டிருந்ததினாலும், பார்வோன் தங்களுக்குக்கொடுத்தமனியத்தினாலே அவர்கள் சீவனஞ்செய்துவந்ததினாலும், அவர்கள் நிலத்தை விற்கவில்லை.

உக பின்னும் யோசேப்பு, சனங்களுக்கு, இன்று உங்கனையும், உங்கள் நிலங்களையும், பார்வோனுக்காக வாங்கினான், பாருங்கள். இங்கேஉங்களுக்குக்கிருக்கிற விதைத்தானியத்தையெடுத்து, நிலங்களில் விதைக்கலாம்.—வினாவில்ஐந்திலொன்றைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும், மற்ற நாலுபங்கு, வயல்விதைப்பதற்காகவும், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், குழந்தைகளுக்கும், ஆகாரத்துக்காகவும், உங்களுடைய உடுவைகளாயிருக்குமென்றான்.—அப்பொழுதுவர்கள், நீர் எங்கள் சீவனையிரட்சித்தீர்; எங்கள் ஆண்டவனுடைய கட்டாட்சம் எங்கள்மேலிருப்பதாக; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாவோமென்றார்கள்.—யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்தில் ஐந்திலொன்றாகப் பார்வோனுக்குக் கொடுக்கும் வாரம் இந்நாள்வரைக்கும் நடந்துவருகின்றது. ஆசாரியரின் நிலமோ, பார்வோனுக்கேராமல் நீங்கலாயிற்று.—

உஎ இலரவேலர் எகிப்துதேசத்திலுள்ள கோஷேன் நாட்டில் வாசம்பண்ணினார்கள். அங்கே அவர்கள் சுதந்தரங்களைப்பெற்று, வரவர மிகவும்வாந்தித்தப் பெருகினார்கள்.

உஅ யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழுவருஷம் வசித்தான். யாக்கோபின் பூரண ஆயுள் உக காலம்நூற்று நாற்பத்தேழுவருஷம்.—இலரவேல் மரணமடையுங்காலம் சமீபித்தது. அப்பொழுது அவன், தன் குமாரானிய யோசேப்பை வர அழைத்து, அவனைநோக்கி, நான் என் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட விரும்புகிறேன். என்மேலுணக்குக் கருணையுண்டானால், என்னை எகிப்தில் அடக்கம்பண்ணாமல்,—

என்னைஎகிப்திலிருந்துஎடுத்துக்கொண்டுபோய், கூய அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற மயானஸ் தானத்திலென்னையும்அடக்கம்பண்ணுவாயென்பதைக்குறித்து, எனக்குத்தயையுஞ் சத்தியமும் காட்டும்பொருட்டு, உன்கையை என் தொடையின்கீழ்வைக்கவேண்டுமென்றான். அதற்கவன் நீர் சொன்னபடி செய்வேனென்றான்.—அவன் கூச எனக்கு ஆணையிடு, என்றான். இவன்அவனுக்கு ஆணையிட்டான். பின்பு கட்டிலின்தலைமாட்டிலே இலரவேல் சாய்ந்தான்.

சுஅ. அதிகாரம்.

க. வியாதியாய்க்கிடந்த யாக்கோபை யோசேபும் அவன்புத்திரரிருவரும் சந்தித்தல்: அ. அவன் எப்ராயீமையும், மனாஷேயையும் ஆசீர்வதித்தல். இனாயவனைப் பிரதானியாக்கல்: டி. யோசேப்புடன்சம்பாஷித்தல்: உக. இலரவேல்சந்ததியார் கானானுக்குத் திரும்பிப்போவதைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லல்.

இக்காரியங்கள் நடந்தபின் யோசேப்புக்கு ஒரு வன் உம்முடையபிதா வருத்தமாயிருக்கிறாரென்றான். அவன் மனாஷே, எப்ராயீம் என்னுந்தன் புத்திரரிருவரையும், தன்னுடனே அழைத்துக்கொண்டுபோனான்.—ஒருவன் யாக்கோபை உநோக்கி, உம்முடைய குமாரானிய யோசேப்பு வந்திருக்கிறாரென்று அறிவித்தான். அப்பொழுது, இலரவேல் உச்சாகக்கொண்டெழுந்து கட்டிலின்மேலிருந்தான்.—யாக்கோபு யோசேப்பைநோக்கி, சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலெல்லாசில். எனக்குத்தரிசனையாகி, என்னை ஆசீர்வதித்து,—நான் உன்னில் அநேக சனங்களைத்தோற்றுவித்து, உன்னைப் பல்கிப்பெருகச்செய்து, உன் பிண்சந்திக்கு நித்தியசுதந்தரமாயிருக்கும்படி இத்தேசத்தை அளிப்பேனென்று அருளி ளார்.—நான் எகிப்தில் உன்னிடத்திலே வருமுன்னே, உனக்கு இத்தேசத்திற்குப்பிறந்த இரண்டுபுத்திரரும்என்னுடையவர்கள், ருபேனும், ஷியியோனும்போல, எப்ராயீமும், மனாஷேயும், என்னுடையவர்கள்.—இவர்களுக்குப்பின் டி பெறும்பிள்ளைகள் உன்னுடையவர்கள், அவர்கள், தங்கள் தங்கள் சகோதரருடைய சுதந்தரத்தில், அவரவர்பேரைப்பெற்றிருப்பார்கள்.—நான் பதானைவிட்டுவருகையில் கானான்தேசத்தில் எப்ரத்தாவுக்குச் சற்றே தூரமாயிருக்கும்பொழுது வழியிலே ராகேல் என்சமீபத்தில் மரணமடைந்தாள். அவளை அங்கே பேதலகேம் என்னும் எப்ரத்தா ஊருக்குப்போகிற வழியிலே, அடக்கம்பண்ணினேனென்றான்.

பின்பு இலரவேல் யோசேப்பினுடைய புத்திரரைக்கண்டு, இவர்கள் ஆரென்றுகேட்க;—யோசேப்பு இவர்களை இவ்விடத்தில் தேவன் எனக்கருளிய புத்திரரென்றான். அவன் நான்

(உஉ) எஸ்ரு.எ.உச. (உடு) அதி.கூ.யிடு. (உசு) வச.உஉ. (உஎ) வச.யக. அதி.சக.கூ. (உஅ) வச.கூ. (உக) உபா.கூ.யிச. க.இரா.உக. அதி.இயி.உடு. (கூய) உ.சாமு.யக.கூ. அதி.சக.உக. அதி.இயி.இ.யக. அதி.உச.உ. அதி.உச.சக. (கூக) அதி.சஅ.உ. க.இரா.க.சஎ. எபி.யிக.உக.—(சஅ) அதி.கூ. அதி.உஅ.யக.யக. (ச) அதி.யஎ.அ. (டு) அதி.சக.இயி. (எ) அதி.கூ.கூ.யிச.யக. (க) அதி.கூ.இ. அதி.உஎ.ச.

இவர்களை ஆசீர்வதிக்கும்படி, என்னிடத்திற்
 11 கொண்டுவாடுவென்றான்.—முதிர்ந்த பிராயத்தி
 னால் இவரவேல் கண்ணொளி மழுங்கிப்பார்வை
 குறைந்தவனாயிருந்தான்.—அதினால் அவர்களை அ
 12 வன் சமீபத்திற் கொண்டுபோய்விட்டான். அ
 வன் அவர்களை முத்தமிட்டுத்தழுவினான்.—இஸ
 ரவேல் யோசேப்புடன், உன் முகத்தையுங்
 காண்பேனென்று நான் நினைத்திருக்கவில்லை.
 உன் சந்ததியையுங்காணும்படி தேவன் எனக்
 13 உரு அருள்செய்தாரென்றான்.—அப்பொழுது அவ
 னுடைய முழந்தாளின் மத்தியில்கின்ற புத்திர
 ரை, யோசேப்புப் பின்னிடப்பண்ணி, அவன்
 முகத்துக்கு முன்பாகப் பூமிக்குநேராய்த் தாழ்ந்
 14 து வணங்கினான்.—யோசேப்பு அவ்விருவரை
 யும்பிடித்து, எப்ராயீமைத் தன் வலக்கையிலே
 இவரவேலின் இடக்கைக்கு நேராகவும்,
 மனுவேஷையத் தன் இடக்கையினாலே இவரவே
 15 லின் வலக்கைக்கு நேராகவும், விட்டான்.—அப்
 பொழுது இவரவேல் புத்திரூர்வமாய்த் தன் வ
 லக்கையை நீட்டி, இனியவனாகிய எப்பிராயீமு
 டைய தலையின்மேலும், மனுவேஷ மூத்தவனாயி
 ருந்தும், தன் இடக்கையை மனுவேஷுடைய
 தலையின்மேலும் வைத்தான்.
 16 பின்பு அவன் யோசேப்பை ஆசீர்வதித்து,
 என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும்
 சார்ந்தாடந்த தேவனும், நான் பிறந்தநாள்
 முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்
 17 த தேவனும், சகல தீங்குகளில்நின்றும் என்
 னை மீட்ட தூதனுமாயிருக்கிறவர், இந்நதப்பால
 18 கரை ஆசீர்வதிக்கக்கடவர்;—என்பேரும், என்
 பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களு
 டையபேரும், இவர்களுக்கு இடப்படக்கட
 19 வன. பூமியில் இவர்கள் மிகுதியாய்ப்பெருக்க
 லெகடவர்களைன்றான்.—பிதா தன்வலக்கையை எப்
 ராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோ
 சேப்புக்கண்டு, அது தனக்குப் பிரியவீனமாயி
 ருந்தபடியால், எப்ராயீமுடைய தலையின்மேலி
 20 ருந்த தன் பிதாவின்கையை மனுவேஷினுடைய
 21 தலையின்மேல்வைக்கும்படி தூக்கி,—என் பிதா
 வே, அப்படியல்ல, இவனேமூத்தவன்; இவனு
 டைய தலையின்மேல் உம்முடைய வலக்கையை
 22 வைக்கவேண்டுமென்றான்.—அவனுடையபிதா
 அதைமறுத்து, அது எனக்குத்தெரியும், என்மக
 23 யே, அது எனக்குத்தெரியும்; இவனும் ஒருசாகி
 யாருக்கு முன்னமையாவான். இவனும்பெருகு
 24 வான். ஆகிலும் இவனுடையதம்பி, இவனிலும்
 அதிகமாய்ப்பெருகுவான்; அவனுடைய சந்ததி
 25 உயார் திரளானசாதிகளாவார்களென்றான்.—இவ்

விதமாக அவன் அத்தினத்தில், அவர்களை ஆசீர்
 வதித்து, இஸரவேலர் ஒருவரையொருவர்போலக்
 1 கி, “தேவன் உன்னை எப்ராயீமைப்போலவும்,
 மனுவேஷையப்போலவும் மாக்கக்கடவர்” என்று
 சொல்லி உன்னைக்குறித்து, வாழ்த்துவார்களென்
 2 றான். அவன் எப்ராயீமை மனுவேஷக்குத்தலைமை
 யாகவைத்தான்.—பின்பு இஸரவேல் யோசேப் உக்
 3 பைநோக்கி, எனக்கு மரணகாலஞ்சமீபித்தது.
 தேவன் உங்கன்படசமாயிருந்து, உங்கன்பிதாக்க
 4 ளின் தேசத்திற்கு உங்களைத்திரும்பவும் சேரப்
 பண்ணுவாரென்றும்,—உன் சகோதரரினும் அதிக உஉ
 5 மாக, நான் என்கத்தியினாலும், வில்லினாலும், எ
 மோரியர்கையிலிருந்துபறிக்கொண்டபடங்கை,
 6 உனக்கு அளித்தேனென்றும், சொன்னான்.

சக. அதிகாரம்.

க. யாக்கோபு தன்புத்திரரணவரையும் ஒருங்குவ
 ரச்செய்தல்: ௩ அவரவருக்குப் பின்னடப்பன
 வுரைத்தல்: ௨௧ தன்னை இன்னபிரகாரம் அடக்
 கம்பண்ணவேண்டுமெனல்: ௩௩ அவன் மரண
 மடைதல்.

பின்பு யாக்கோபு தன்புத்திரரை அழைத்து, நீங்
 1 கள் கூடிவாருங்கள்; பிற்காலத்தில் உங்களுக்கு
 நேரிடுங்காரியங்களை அறிவிப்பேன்.—யாக்கோ
 2 பின் புத்திரரே, கூடிவந்துகேளுங்கள்; உங்கன்
 பிதாவாகிய இஸரவேலுக்குச் செலிக்கொடுங்கள்.

ருபேனே, நீ என் செஷ்டபுத்திரன்; என் சக்
 3 கி, என் முதற்பலம்; மகிமையின் பிரதானமும்,
 பராக்கிரமத்தின் பிரதானமுமானவன்,—நீ உன்
 4 பிதாவின்மஞ்சத்தில் ஏறினாய்; என்சயனத்திலே
 5 றி, அதை அசுசிப்படுத்தினாய்; சலனமான நீரைப்
 6 போலிருக்கிறாய்; நீ மேன்மைபெறாய்.—ஷிமி
 7 யோனும், லேவியுமே சகோதரர். அவர்கள் கட்
 8 கங்கள் கொடுமையின் கருவிகள். என்மமே
 9 அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்குடன்
 10 படாதே. என் மேன்மையே அவர்களுடைய
 11 கூட்டத்தில் நீ சேராதே.—அவர்கள் தங்கள்
 12 குரோதத்தினால் ஒரு மனிதனைக் கொன்று, தங்
 13 கள் அகங்காரத்தினால் மதிலை இடித்தார்கள்.—
 14 உக்கிரமான அவர்கள்கோபமும், கொடுமையா
 15 ன அவர்கள் மூர்க்கமும், சபிக்கப்படக்கடவன்:
 16 யாக்கோபின் தேசத்தில் அவர்களைப் பிரிப்
 17 பேன். இஸரவேலருக்குள்ளே அவர்களைச்சித்
 18 து அடிப்பேன்.—யூதாவே, உன்சகோதரர் உன்னைப்
 19 போற்றுவார்கள். உன்கை உன்சத்துருக்களினு
 20 டைய பிடாரியின்மேலிருக்கும். உன்பிதாவின்
 21 சந்ததியார், உனக்கு முந்தாழ்ந்துவணங்குவார்
 22 கள். யூதா, ஒரு சிங்கக்குட்டி.—என்மகனே, நீ
 23 இரைகவர்ந்துகொண்டு, மேலிட்டிவந்தாய். அ

(1) அதி.உஎ.க. ஏசா.க.ய. ஏசா.இ.க.க. அதி.உஎ.எ.எ. (2) அதி.ச.இ.உ.ச. (3) வச.ய.க. (4) எபி.ய.க.உ.க. அதி.ய.எ.க. அதி.உ.அ.ய.இ. சங்.க.ச.உ.உ. (5) ஆமோ.க.ய.உ. எண்.உ.ச.க.ச.க.எ. (6) வச.ய.ச. அதி.உ.அ.அ. (7) வச.ய.ச. எண்.க.க.க.க.இ. உபா.க.க.ய.எ. வெளி.எ.ச.அ. (உய) ருத்.ச.ய.க.ய.உ. (உக) அதி.இ.ய.உ.ச. (உஉ) யோச.உ.ச.க.உ. யோவா.ச.இ. அதி.ய.இ.ய.ச. அதி.க.ச.உ.அ.—(சக. அதி. க.) ஆமோ.க.எ. எண்.உ.ச.ய.ச. ஏசா. உ.உ. ஏரே.உ.க.உ.ய. அ.ப.உ.ய.எ. எபி.க.உ. (உ) சங்.க.ச.ய.க. (க) அதி.உ.க.க.உ. உபா.உ.க.ய.எ. (ச) க.நாளா.இ.க. அதி.க.இ.உ.உ. (இ) அதி.உ.க.க.க.க.ச. நீதி.ய.அ.க. அதி.க.ச.உ.இ. நீதி.க.ய.இ.ய.ச. சங்.உ.ச.க. (சு) அதி.க.ச.உ.ச. (எ) யோச.ய.க.க. (அ) அதி.உ.க.க.இ. உபா.க.க.எ. அதி.உ.எ.உ.க. ஒ.சே.இ.ய.ச. வெளி.இ.இ. (க) எண்.உ.க.உ.ச.

வன்சிக்கம்போலவும், கிழ்ச்சிக்கம்போலவும், பதங்கிக்கிடந்தான். அவனை எழுப்புவாராய் வர்.—உடிலோ வருமளவும், செங்கோல் யூதாவை விட்டுநீங்குவதும்; நியாயாதிபதி அவனுடைய பாதங்களைவிட்டொழிவதுமில்லை. சனங்கள் யெசு அவனிடத்திற்கேருவார்கள்.—அவன் திராட்சக் கொடியினிடத்திற் பெட்டைக்கழுதைமையும், செழுமையான திராட்சக்கொடியினிடத்திற் கழுதைக்குட்டியையுங் கட்டுவான். திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சச்செந்நீரி லெலே, தன் அங்கியையுந்தோய்ப்பான்.—அவன் கண்கள் திராட்சரசத்தினோர் சிவந்தும், அவன் யெசு பற்கள் பாலினால் வெளுத்துமிருக்கும்.—செபுலோன் சமுத்திரதீர்த்திலெய்சிப்பான். அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான். அவனுடைய யெசு எல்லே சீதோன்வரைக்குமிருக்கும்.—ஈஷ்கார், இருபொதிக்கிடையே படுத்துக்கிடக்கிற பலத்த யெசு கழுதைமையப்போலிருப்பான்.—இளைப்பாறுதலே நலமென்றும், நாடேரம்மியமென்றும், அவன் கண்டு, சமக்கிறதற்குத் தன்னோளைச்சாய்த்து, ஊயெசு பியிக்காரனாகி, வரிகொடுத்தான்.—தான், இலர வேலின்கோத்திரத்தானாகி, தன்சனங்களுக்குள் நியாயவிசாரணைசெய்வான்.—தான், குதிரையின் மேலிருக்கிறவன், மல்காந்து விழும்படியாய், அதிண்குளம்பைக் கடிக்கிறதற்கு, வழியிற்கிடக்கிற சருப்பத்தைப்போலவும், பாதையிற்கிடக்கி விடறவிரியனைப் போலவுமிருப்பான்.—யெசு கோவாவே நீர்செய்யும் இராட்சிப்புக்கு நாண்காத்தி யெசு நுந்தேன்.—படைக்கூட்டம்வந்து, காத்தென்ப வனைச்செய்க்கும்: முடிவிலே, அவனும்அதைச் செய்ப்பான்.—ஆஷேரின் ஆகாரம்புஷ்டியாகும். இராசாக்களுக்கு இஷ்டமான பதார்த்தங்களை உகையும், அவன் விளைவிப்பான்.—நப்தாலி விதெலை பெற்றபெண்மான். மாதுரியவசனங்களை வச உளரிப்பான்.—யோசேப்பு, செபித்துக் காய்க்குந் கோடு. கிணற்றருகேசாய்ந்துகாய்க்குந்கொம்பு. உக அதிண்கிளைகள் சவரின்கேற்படரும்.—வில்லீர் அவனைப்பகைத்து, எய்து, மிகவும் வருத்தினார் யெசு கள்.—ஆனாலும் யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுடைய கையினாலும், உனக்குச்சகாயஞ்செய்த உன்பிதாவின் தேவனாலும்,— உரு உயர்ந்த வானத்திலிருந்துண்டாகிற நன்மைகளையும், தாழ்ந்த சமுத்திரத்தின் நன்மைகளையும், ஸ்தனகார்ப்பங்களின் நன்மைகளையும், அருளி உன்னை ஆசீர்வதிக்கும் சர்வவல்லமையுள்ளவராலும், அவனுடைய கைவில் உறுதியாய் நின்றது. அவனுடையகைப்புயம்ஸ்திரப்படுத்தப்

பட்டது. அங்கிருந்து இலரவேலுக்குமேய்ப்பனும் தோன்றினான். கல்மலையுந் தோன்றிற்று.— உன்பிதாவின் ஆசீர்வாதங்கள், அவனுடையமுந் உசுபிதாக்களின் ஆசீர்வாதங்களின்பார்க்கிலும், மிக்ச்சிரேஷ்டம். நித்தியபருவங்களின் கடையெல்லையில் நின்றும் தோன்றி வருகின்றன. அவைகளே யோசேப்பினுடைய சிரசின்மேலும், தன்சகோதரனைப் பிரிந்தவனுடைய உச்சியின்மேலும் நிலைநிற்கும்.—பேன்யாயின்கோணையை உளபோல்பிறுவான். காலையில் தன் இரையைப்படுத்திப்பான். மாலையில் கொள்ளையிடுவதைப் பங்கிடுவானென்றான்.—இவர்கள் எல்லாரும் இலர உறுவேலின் பண்ணிரண்டு கோத்திரத்தார். அவர்களுடைய பிதா அவர்களை ஆசீர்வதிக்கும்பொழுது, எல்லாரையும் அவனவனுக்குரிய ஆசீர்வாதத்துக்குத்தக்கதாக, இப்படிச்சொல்லி ஆசீர்வதித்தான். பின்னும் அவர்களைநோக்கி, நான் என் சனங் உக கருடன் சேர்க்கப்படப்போகிறேன்.—ஆபிர கூய்காம் தனக்குச்சொந்த மயானஸ்தானமாகக் காணுந்தேசத்தில் மம்ரேக்கு எதிரான மக்பேலா என்னும் நிலத்திலே, எத்தியனாகிய எப்பிரோனிடத்தில் நிலத்துடனே ஒரு குகையை விலைக்குவாங்கினான்.—அதில் ஆபிரகாமையும், அவன் கூக மனைவியாகிய சாரானையும், அடக்கம்பண்ணினார்கள். அங்கே ஈசாக்கையும் அவனுடைய மனைவியாகிய ரிபெக்கானையும் அடக்கம்பண்ணினார்கள். அங்கே லேயானையும் அடக்கம்பண்ணினேன்.—அந்த நிலமும், அதிலிருக்கிற குகை கூஉயும், எத்தின் புத்திரர்கையிற்கொள்ளப்பட்டன. எத்தியனான எப்பிரோனுடைய நிலத்திலுள்ள அந்தக்குகையில், என் பிதாக்களுடனே என்னையும் அடக்கம்பண்ணுங்கொன்றுசொல்லிக் கட்டினாயிட்டான்.—யாக்கோபு, தன் புத்திரருக்குக் கூக கட்டினாயிட்டு முடித்தபின் கட்டிலின்மேல் தன் கால்களைச் சேர்த்துக்கொண்டு, உயிரைவிட்டுத் தன் முன்னோர்களோடே சேர்க்கப்பட்டான்.

௩௩. அதிகாரம்.

க. யாக்கோபுக்காகப் புலம்பல்: ஏ. யோசேப்பு யாக்கோபை அடக்கம்பண்ணப்போதல்: யெசு. யோசேப்புத் தன்சகோதரரைத் தேற்றல்: உஉ. யோசேப்புத்தன் புத்திரரைக்காணல்: உச. அவன்காணுந்தேசத்திற்குத் திரும்பிப்போவதைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லல்: உரு. அவன் கட்டினாயிடல்: உசு. அவன் மரித்தல். அப்பொழுது யோசேப்பு, தன்பிதாவின் முகத் தின்மேல்வழுந்து, அழுதுமுத்தஞ்செய்தான்.— பின்பு தன்பிதாவுக்குச்சகந்தவருக்கங்களையிடம் உ

(ய) எண். உச. யெ. எரே. கூய. உக. சக. யெ. சங். கூய. ஏ. உபா. உஅ. ௩௩. ஏசா. யக. க. எசேக் உக. உஎ. தானி. கூ. உரு. ஏசா. உஉ. ஏசா. சஉ. க. ச. ஏசா. ௩௩. ச. ௩. ஆகா. உ. ஏ. (யக) உ. இரா. யஅ. கூஉ. (யஉ) நீதி. உக. உக. (யக) உபா. கூக. யஅ. யக. யோச. யக. யெ. க. (யெ) உபா. கூக. உஉ. நியா. யஅ. க. உ. (யஎ) நியா. யஅ. உஎ. (யஅ) சங். உரு. ஏசா. உரு. க. (யக) உபா. கூக. உய. (உய) உபா. கூக. உச. யோச. யக. உச. (உச) உபா. கூக. உக. (உக) அதி. கஎ. ச. உச. உஅ. (உரு) அதி. உஅ. யக. உக. அதி. யஎ. க. உபா. கூக. யக. அதி. சரு. யக. சங். யஅ. க. ஏசா. உஅ. யக. (உசு) உபா. கூக. யெ. ஆபகூ. கூக. உபா. கூக. யக. (உஎ) நியா. உய. உக. உரு. எண். உக. உச. (உக) அதி. யெ. யெ. அதி. உரு. அ (கூய) அதி. உக. யக. (கக) அதி. உக. யக. அதி. உரு. க. அதி. கூரு. உக. (கஉ) அதி. சஎ. கூய. அதி. யெ. யக. (கக) வச. உக.—(யெ) அதி. க.) அதி. சக. ச. உ. இரா. யக. யச. (உ) வச. உக. மத் உக. யஉ.

படி, தன்பணிவிடைக்காரரில், வைத்தியருக்கு யோசேப்புக்கட்டினையிட, அப்படியே வைத்தியர் இரையேலுக்குச் சுகந்தவருக்ககனையிட்டார்கள்.—சுகந்தவருக்ககனை இடுகிறநான் நாற்பது. அப்படியே அவனிமித்தம், அவ்வளவுநான் செல்லவிட்டார்கள். எகிப்தியர் அவன்ரிமித்தம் எழுபதுநான் துக்கக்கொண்டாடினார்கள்.—துக்கக்கொண்டாடும்நான் கழிந்தபின், யோசேப்புப் பார்வோன் குடும்பத்தாருடனே, —என்பிதா என்னையேனோக்கி, நான் மரணமடையப்போகிறேன். காணாதேசத்தில் நான் எனக்காகவெட்டுவித்திருக்கிற பிரேதவறையில் என்னை அடக்கம்பண்ணுவாயாகவென்று, என்னிடத்திற்சொல்லி ஆணையிடுவித்துக்கொண்டார். ஆகையால் என்மேல் தையுண்டானால், நான் அங்கேபோய், என் பிதாவை அடக்கம்பண்ணிவருகிறதற்கு வேண்டிக்கொள்ளுகிறேனென்றுசொல்லி, நீங்கள் பார்வோனுடையசெவிக்கு அறிவிக்கவேண்டிமென்றான்.—அதற்குப்பார்வோன், உன்பிதா உன்னிடத்தில் ஆணையிடுவித்தபடியே, நீபோய் அவரை அடக்கம்பண்ணிவாவென்றான். அப்படியே யோசேப்புத் தன் பிதாவையடக்கம்பண்ணப்போனான். பார்வோனுடைய வீட்டிலுள்ள முதியோராகிய பணிவிடைக்காரரானவரும், எகிப்துதேசத்திலுள்ள முதியோர் யாவரும், —யோசேப்பின் குடும்பத்தாரெல்லாரும், அவன் சகோதரரும், அவன் பிதாவின் குடும்பத்தாரும், அவனுடனே போனார்கள். தங்கள் குழந்தைகளையும், ஆடுமாமுகளையுமாத்திரம் கோஷேன்காட்டில் விட்டுப்போனார்கள்.—இரதங்களும், குதிரைவீரரும், அவனுடனேபோனதினால், கூட்டமிகவுமுகமாயிருந்தது.—அவர்கள் யோர்தானுக்கக்கரையிலிருக்கும் ஆத்தாத்தின் போர்க்களத்தில் சேர்ந்து, அவ்விடத்திலே பெரும்புலம்பலாகப் புலம்பினார்கள். அங்குந் தன் பிதாவினிமித்தம் ஏழுநான் துக்கக்கொண்டாடினான்.—ஆத்தாத்தின் போர்க்களத்தில் துக்கக்கொண்டாடினதை அந்தேசத்தாராகிய காணனியர்கண்டு, எகிப்தியருக்குள் இதுபெரியபுலம்பலென்றார்கள். அதினால் யோர்தானுக்கப்பாலிருக்கிற அந்தல்தானத்துக்கு ஆபேல் மிலராய் உமென்று பேருண்டாயிற்று.—அவனைக் காணாதேசத்திற்குக் கொண்டுவரவும், ஆபிரகாம், மம்ரேக்கு எதிரே மக்பேலாவென்னும் நிலத்திலே, உதனக்குச் சொந்த மயானஸ்தானமாக, —எத்தியலூசிய எப்பிரோனிடத்திலே, நிலத்துடனே வாங்கின குகையில், அவனை அடக்கம்பண்ணினார்கள்.—அவன்புத்திரர் தங்களுக்கு அவன் கட்டினையிட்டபடியே செய்தார்கள். யோசேப்புத் தன் பிதாவை அடக்கம்பண்ணினபின்பு, அவ

னும், அவன் சகோதரரும், அவனுடைய பிதாவை அடக்கம்பண்ணுவதற்கு அவனுடனேபோனவர்களுயாவரும், எகிப்துக்குத்திரும்பினார்கள். தங்கள்பிதா மரணமடைந்தபின்பு, யோசேப்பு இயின்சகோதரர், யோசேப்புக்கு நாம்செய்தசகலதீங்குகளுக்காகவும் அவன் நம்மைப்பகைத்து, நிச்சயமாய்ப் பிரதிபலன்செய்வானென்றுசொல்லி, —உன்சகோதரர் உனக்குத்தீங்குசெய்தார்கள். யசு அவர்கள்செய்த துரோகத்தையும், பாவத்தையும், நீ மன்னிக்கும்படி, நான்சொன்னென்னபதாக யோசேப்புக்குச் சொல்லுங்கொன்று உம்முடையபிதா மரணமடையுமுன்னமே, கட்டினையிட்டார்.—ஆதலால் உன்பிதாவின் தேவனுக்கு அடியாராகிய நாங்கள்செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டுமென்று, யோசேப்புக்குச் சொல்லியனுப்பினார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச்சொல்ல, அவன் அழுதான்.—பின்பு அவ யசுனுடையசகோதரரும்போய்அவனுக்குமுன்பாக விழுந்து, நாங்கள் உனக்கு அடிமைகளாயிருக்கிறோமென்றார்கள்.—யோசேப்பு அவர்களைநோக்கி, பயப்படாதிருங்கள். நான்தேவனுக்குப்பிரதியானவனாக.—எனக்குவிரோதமாய் நீங்கள்நினைத்துச்செய்ததுநீமையே: தேவனே இப்பொழுது நட்டவருகிறபடியே, வெகுசனங்களைக்காத்து இரட்சிக்கவேண்டுமென்னும் நன்மையையேநினைந்து செய்தார்.—நீங்கள்பயப்படாதிருங்கள், உங்களுக்கும், உங்களுமுற்பகைகளையும் காத்துக்கொள்ளுவேன். என்றுசொல்லி, அவர்களுக்கு ஆறுதல்செய்து, அவர்களமனமுருகப்பெரினான். யோசேப்பும், அவன் பிதாவின் குடும்பத்தாரும், எகிப்து தேசத்தில் வாசம் பண்ணினார்கள். யோசேப்பு நூற்றுப்பத்துவருஷங்கு சீவித்திருந்தான்.—அவன் எப்ராயீமின்முன்னுந்நிலைமுறைப் உருபின்னாகையுங்கண்டான். மனுவேஷியன் புத்திரனாகியமாரீருடையபிள்ளைகளும், யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டன.—யோசேப்புத் தன்சகோதரரைநோக்கி, நான் மரணமடையப்போகிறேன். எப்படியும், தேவன் உங்களுக்கருள் செய்து, நீங்கள்இந்தேசத்தைவிட்டு, தாம்ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும், ஆணையிட்டிக்கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவாரென்றான்.—பின்னும்யோசேப்பு, நிச்சயமாகத்தேவன் உங்கன்மேல்கொள்காட்சம்மைப்பார். அப்பொழுதுநீங்கள்என்னெனும்புகளைஇவ்விடத்திலிருந்து கொண்டுபோலீர்களாகவென்று சொல்லி, இரையேலின்புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான்.—யோசேப்புநூற்றுப்பத்து உகவயதில்மரணமடைந்தான். அவர்கள் அவனுக்குச் சுகந்தவருக்ககனையிட்டிட்டு, எகிப்திலே அவனைப் பிரேதப்பெட்டியிலே அடக்கிவைத்தார்கள்.

(க) எண்.உயி.உக. (ச) எந்த.ச.உ. (இ) அதி.ச.எ.உக. ஏசா.உ.உ.யசு. மத்.உ.எ.க.யி. (ஐ) உ.சா.மு.க.யி.எ. அப். அ.உ. க.சா.மு.க.க.யி.க. யோபு.உ.யி.க. (உஉ) அதி.ச.க.உ.க.க.யி. அப்.எ.யசு. (யக) அதி.உ.க.யசு. (யஇ) யோபு. யி.உ.க.உ.உ. (யஎ) நீதி.உ.அ.யசு. அதி.ச.க.உ.ச. (யஅ) அதி.க.எ.எ.யி. (யக) அதி.ச.இ.இ. உபா.க.உ.க.இ. (உய) ச.க.இ.க.இ. அதி.ச.இ.இ.எ. (உக) அதி.ச.எ.யி.உ. மத்.இ.ச.ச. அதி.க.ச.க. (உக) யோபு.ச.உ.யசு. எண்.க.உ.க.க. அதி.க.யி.க. (உச) யாத்.க.யசு.யி.எ. அதி.யி.இ.யி.அ. (உஇ) யாத்.யி.க.யி.க. யோசு.உ.ச.க.உ. (உசு) வ.ச.உ.

எ னித்துவைத்தான்.—பின்பு அதை ஒளித்துவைக் கக்கூடாபென்று, அவனொரு காணற் பெட்டி யையெடுத்து அதற்குப்பிசினையும், நிலக்கீலையும், பூசி, அதிலே குழந்தையைவளர்த்திநதியோரத்தி லுள்ள காணலுக்குள்வைத்தான்.—அதற்கு என் ன சம்பவிக்குமென்பதை அறியும்படி அதின் சகோதரி தூரத்தில்நின்றான்.

ஊ பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம் செய்யவந்தான். அவளுடைய தாதிமார்கள் ஆற் றங்கரையில் உலாவினார்கள். அப்பொழுது நா ணலுக்குள்ளேயிருக்கிறபெட்டியை அவள்கண் டி தாதிமொருத்தியையனுப்பி, அதையெடுப்பித் தான்.—அதைத்திரந்தபொழுது பிள்ளையைக்கண் டான்: பிள்ளையோ அழுத்து. அவள் அதின் மேலிருக்கி, இது எபிரேயரின் குழந்தையென் னென்று.—அதின்கோதரி பார்வோனுடையகுமாரத் தியைநோக்கி, உமக்கு இந்தப்பிள்ளையைவளர்க் கும்படி எபிரேயஸ்திரிகளில் ஒருகைத்தாயைநா னும்மிடத்தில் அழைத்துவரலாமாவென்றுசொல் வு;—பார்வோனுடைய குமாரத்தி, அழைத்துவா வென்றான். அந்தப்பெண் போய், பிள்ளையின் மாதாவையே அழைத்துவந்துவிட்டான்.—பார் வோனுடையகுமாரத்தி அவனோக்கி, நீ இந்தப் பிள்ளையை எடுத்துப்போய், எனக்குவளர்த்துத் தா; நான் உனக்குச் சம்பளங்கொடுப்பேனென் னென்று: அந்தஸ்திரி பிள்ளையைெடுத்துக்கொண் டுபோய் அதை வளர்த்தான்.—பிள்ளைவளர்ந்தபின் பு, அவன் அதைப் பார்வோன்குமாரத்தியிடத் தில்கொண்டுபோய்விட்டான். அவளுக்கு அ வன் புத்திரனானான். அவன் அவனைச்சலத்தில் கின்றும் எடுத்தேனென்றுசொல்லி, அவனுக்கு மோசேஎன்று பெயரிட்டான்.

பக மோசே பெரியவருணகாலத்தில் தன் சகோ தரிடத்திற்குப்போய், அவர்கள் சமக்கும் பாரச்ச மைகளைப்பார்த்தான். தன் சகோதரராகிய எபி ரேயரில் ஒருவனை எகிப்தியனெருவன்டிப்ப டைக்கண்டு, அங்குமிங்கும்பார்த்து ஒருவருமில் லையென்றுகண்டு எகிப்தியனை வெட்டி அவ னை மணலிலேபுகுத்தவிட்டான்.—மற்றநாள் போனபொழுதும், எபிரேயமனிதர் இருவர்கள் டைபண்ணுவதைக்கண்டு, அநியாயஞ்செய்தவ னைநோக்கி, நீ உன்தோழனை ஏன் அடிக்கிறா யென்றுகேட்க;—அவன், எங்களுக்கு இராசா வாகவும், நியாயாதிபதியாகவும், உன்னையெற் படுத்தினவன் யாவான்; எகிப்தியனைக்கொன்றிர காரம் என்னையுங் கொல்வார்பார்க்கிறாயாவென் னென்று. மோசே நிச்சயமாகக்காரியம் வெளிப் பட்டதென்று பயந்தான்.

பகி பார்வோன் அந்தக்காரியத்தைக்கேள்விப்பட் டபொழுது, மோசேயைக்கொலைசெய்ய வகை

தேடினான். மோசே பார்வோனுடைய முகத் துக்குத்தப்பியோடி, மீதியான்தேசத்திற்குப்போய்த் தங்கினான்.—அவனெரு கிணற்றருகேயிருக்கை யில், மீதியான்தேசத்து ஆசாரியனுடைய புத்தி ரிகள் ஏழுபேர் வந்து, தங்கள் பிதாவின் ஆடு களுக்குத்தண்ணீர் காட்டுமப்படி, நீரைமொண் டி தொட்டியை நிறைத்தார்கள்.—அப்பொழுது யெ மேய்ப்பர்கள்வந்து அவர்களைத்தூரத்திலிட, மோ சே அவர்களுக்குத்துணைநின்று, அவர்களுடை ய ஆடுகளுக்குத்தண்ணீர் காட்டினான்.—அவர் யெ கள் தங்கள் பிதாவாகியருளுவெலினிடத்திற் சேர்ந்தபொழுது, அவன், நீங்களின்மைக்குஇத் தனைசீக்கிரமாய் வந்ததென்றேகேட்க;—அவர் யெ கள், எகிப்தியனெருவன் மேய்ப்பருடையகை களுக்கு எங்களைத்தப்புவித்து, எங்களுக்காக மொண்டுமொண்டு, ஆடுகளுக்குத்தண்ணீர்காட் டினானென்றார்கள்.—அப்பொழுது அவன் தன்கு உய மாரத்திகளைநோக்கி, அவனெங்கே; அந்தமனி தனை நீங்கள் விட்டுவந்ததென்ன; போசனபா னம்பண்ண அவனையழைத்துக்கொண்டொருங் கனென்றான்.—மோசே அவனுடன்நக்ச்சம்ம உக தித்தான். அவன் சிப்போரான் என்னுந்தன் குமா ரத்தியை மோசேக்குவலாகம் பண்ணிக்கொடுத் தான்.—அவனொருபுத்திரனைப்பெற்றான். மோ உஉ சே, நான் அந்நியதேசத்தில் பரதேசியாயிருக்கி றேனென்றுசொல்லி, அவனுக்குக்கொடுவோம் என்றுபேரிட்டான்.

சிலகாலஞ்சென்றபின்பு, எகிப்தினிராசாம உக ரித்தான். இஸரவேல்சந்ததியார் கடினமான ஊழியத்தினரிமித்தம் தபித்து ஒலமிட்டார்கள். அவர்கள் கடினமான ஊழியத்தினரிமித்தம் இட்ட ஒலம் தேவ னிடத்திற்கேர்ந்தது.—தேவன் அ உச வர்களிடே ஒலத்தைக்கேட்டு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் இவர்களைமெசய்த உ டன்படிக்கையைநினைத்தார்.—தேவன் இஸரஉரு வேல்சந்ததியார்மேற்கண்ணேக்கினார். தேவன் அவர்களைக்கடாட்சித்தார்.

க. அதிகாரம்.

க. அக்கினிஎரியும்செடிமத்தியில் தேவன் மோ சேக்குத்தரிசனமாதல்: எ. தேவன் மோசேயு டன்பேசல்: யெ. மோசே தேவனுடன் சம பாவித்தல்: யெ. தேவனுடைய நாமம்: யெ. அவர் இஸரவேலரிடத்திற்கு வாக்கணுப்பல். மோசே மீதியான்தேசத்து ஆசாரியனும், தன் க மாமனுமாகிய எத்திரோவின் ஆடுகளைமேய்த்து வந்தான். அவன் வனத்தின்கடையெல்லையில் மந்தையையோட்டி, ஒரேப் என்னுந்தேவமலை யைச்சேர்ந்தான்.—யெ கோவா வின் தூதனை உ வர் அக்கினிச்சவாலையினிடமாய் ஒரு முட்டசெ டிமத்தியில் நின்று, அவனுக்குத்தரிசனையானார்.

(ச) அதி.யெ.உ.ய. (ஊ) அப்.எ.உ.க. (யக) எபி.யெ.உ.சு,உரு,உசு. அதி.க.யெ. (யச) அப்.எ.உ.எ.உ.யு. ஆதி.யெ.க. அ. (யரு) எபி.யெ.உ.எ. ஆதி.உ.சு.யெ. (யசு) அதி.க.க. ஆதி.ச.க.சு.ஆதி.உ.க.யெ. (யசு) எண்.யெ.உ.க. அதி.க.க. அதி.யெ.க. (உய) ஆதி.க.க.சு. (உக) அதி.ச.உ.ரு. (உஉ) அதி.யெ.க. எபி.யெ.யெ.யெ. (உக) அதி.எ.எ. எண். உ.யெ.க. உபா.உ.சு.எ. ஆதி.யெ.உ.யெ. அதி.க.க. யா.க.சு. (உச) அதி.க.க. ஆதி.யெ.யெ. (உரு) அதி.ச.க.க. ச.சாமு.க.யெ. அதி.க.எ.—(க. அதி. க.) அதி.உ.யெ. அதி.யெ.ரு. (உ) உபா.க.க.யெ. ச.சாமு.க.க.

அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். அக்கிளி சவாலித்துளரிந்தும் செடி வேகாமல்கின்றது.—

௩ மோசே இந்நத்செடி வேகாநிருக்கிறதென்ன; நான் ஒருபுறத்திற்குச் சாய்ந்து சமீபித்து இந்த அம் புதக்காட்சியைப் பார்ப்பேனென்றான்.—அவன் பார்க்கும்படி சாய்ந்துவருவதை யெகோவா கண்டார். செடியின்மத்தியில் நின்று மோசே, மோசே, என்று தேவன் அழைக்க; அவன் அடியேன் என்றான்.—அவர், நீ இந்நதஸ்தானத்திற்குச் சமீபித்துவராநீ; நீ நிற்குமிடம் பரிசுத்தமுள்ள பூமி. உன் பாதரட்சையைக்காலில்கின்ற கழற் றில்கொள்ள.—மேலும், நான் உன் பிதாவுக்குந் தேவன், ஆபிரகாமுக்குந் தேவன், ஈசாக்குக்குந் தேவன், யாக்கோபுக்குந் தேவன் என்றான். மோசே தேவனை நோக்கிப் பார்ப்பதற்குப் பயந்ததினால் முகத்தை மூடிக்கொண்டான்.

௪ பின்பு யெகோவா, எகிப்திலிருக்கிற என் சனங்களின் வருத்தத்தை நான் உற்றுப்பார்த்தும், அவர்களுடைய ஆளோட்டிகளைக் குறித்து அவர்களிடிகிற ஒலத்தைக்கேட்டும், அவர்கள் படுகிற வேதனைகளை அறிந்துமிருக்கிறேன்.—அவர்களை எகிப்தியருடைய கைக்குத்தப்புவிக்கவும், அவர்களை அந்நத்சேசத்திலிருந்து நீக்கிக்கானுளியரும், எத்தியரும், எமோரியரும், பெரிசியரும், ஈவியரும், எபூசியரும் இருக்கிற இடமும், பாலுந் தேனும் பெருகிற நிலமுமாகிய, விசாலமுள்ள உத்தமதேசத்திற் சேர்க்கவும், இறங்கினேன்.—

௫ கேள், இலரவேல் சந்ததியாரிடிகிற ஒலம் என் சந்நிதி அடைந்தது; எகிப்தியர் அவர்களை வருத்தும் வருத்தத்தைக்கண்டேன்.—நீ இலரவேல் சந்தியாகிய என் சனங்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி, உன்னைப்பார்வோனிடத்துக்கணுப்புவேன் வாடுவன்றார்.

௬ அப்பொழுதுமோசே, தேவனை நோக்கி, பார்வோனிடத்துக்குப்போகவும், இலரவேல் சந்தியாரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரமென்றான்.—அதற்கவர், நான் உன் னோடேயிருப்பேன். நீ அந்நத்சனங்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்களிந்த மலையின் மேல் தேவாராதனை செய்வீர்கள். நானே உன்னை யனுப்பினேனென்பதற்கு இதுவே அடையாளமென்றார்.—மோசே தேவனை நோக்கி, நான் இலரவேல் சந்தியாரிடத்தில் சேர்ந்து, உங்கள் பிதாக்களுடைய தேவன், உங்களிடத்திலென்னை அனுப்பினாரென்று, அவர்களுக்குச் சொல்லும்பொழுது, அவருடைய நாமமென்னவென்று என்னிடத்தில்கேட்டால், நான் அவர்களுக்கு

என்ன சொல்லலாமென்று சொல்ல;—தேவன் யெமோசேயினிடத்தில், நானே தானாயிருப்பவர். நீ இலரவேல் சந்தியாரை நோக்கி, தானாயிருப்பவர், என்னை உங்களிடத்துக்கு அனுப்பினாரென்று சொல்லென்றார்.—மேலும் தேவன் மோசேயை நோக்கி, ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள்க் பிதாக்களின் தேவனாகிய யெகோவா, என்னை யுங்களிடத்துக்கணுப்பினாரென்று நீ இலரவேல் சந்தியாருக்குச் சொல்லு. சதாகாலமும் இதுவே என் நாமம்; இதுவே தலைமுறைதோறும் என்னை யறிகிற அறிகுறியாகும்.—நீபோய் இலரவேலரின் முதியோரைக் கூட்டிவரச்செய்து அவர்களுடனே, உங்கள்க் பிதாக்களின் தேவனும், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னுமிவர்களுடைய தேவனுமாகிய யெகோவா, எனக்குத் தரிசனமாகி, நான் உங்களைக்கடாட்சித்து, எகிப்திலேயுங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேனென்றும்,—நான் யெ உங்களை எகிப்தியர் செய்கிற வருத்தத்தில்கின்றும் நீக்கி, காணையர், எத்தியர், எமோரியர், பெரிசியர், ஈவியர், எபூசியர் என்பவர்களுடைய இடமும், பாலுந் தேனும் பெருகிற துமான தேசத்தில் சேர்ப்பண்ணுவேனென்று சொல்லச் சொன்னேனென்றும், சொல்லு.—அவர்கள் உன்வாக்குக்குச் செவிகொடுப்பார்கள். நீயும், இலரவேலரின் முதியோரும், எகிப்தின் இராசனிடத்துக்குப் போய், அவனை நோக்கி, எபிரேயருடைய தேவனாகிய யெகோவா, எங்களுக்குத் தரிசனமாரார். இப்பொழுது நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படி, வுளுந் தரத்தில் மூன்றுநான் பிரயாணம்பண்ண உம்மை வேண்டுகிறோமென்று சொல்லுங்கள்.—எகிப்தின் யெகோவா என்னைக் கைவல்லபங்களிடாலொழிய உங்களிடம் போகவிடாநென்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும்.—நான் என் கையை நீட்டி, எகிப்தின் மத்தியில் சகலவித அற்புதங்களை யுஞ்செய்து அதைத் தண்டிப்பேன்; அதற்குப்பின்பு அவனுங்களைப்போகவிடவான்.—இந்நத்சனங்கள் எகிப்தியரிடத்தில் தயைபெறும்படி செய்வேன். நீங்கள் போருங்காலத்தில் வெறுங்கையோடே போகமாட்டீர்கள்.—ஸ்திரிகள் தங்கள் தங்கள் அய உஉலவர்களிடத்திலும், தங்கள் தங்கள் வீடுகளில்தங்குகிறவளிடத்திலும் கேட்டுவாங்கும் வெள்ளியடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும், உங்கள்புத்திரருக்கும் புத்திரிகளுக்குந் தரிப்பீர்களாக. இப்படியே எகிப்தியரிடத்திற்கொன்றையில்கொன்றேயன்றார்.

(ச) உபா.௩௩.௩௬. (௮) யோசு.௮.௩௬. (௯) ஆதி.௨௮.௩௬. மத்.௨௨.௩௨. க.இரா.௩௬.௩௬. ஏசா.௧.௧.௩. (௧௦) ஆதி.௨.௨௩. நிதி.௧.௧. ஆதி.௧.௩. ஆதி.௩.௩.௨. ஆதி.௨.௨. (௧௧) ஆதி.௩.௩.௩. (௧௨) ஆதி.௩.௩.௩. (௧௩) ஆதி.௩.௩.௩. (௧௪) ஆதி.௩.௩.௩. (௧௫) ஆதி.௩.௩.௩. (௧௬) ஆதி.௩.௩.௩. (௧௭) ஆதி.௩.௩.௩. (௧௮) ஆதி.௩.௩.௩. (௧௯) ஆதி.௩.௩.௩. (௨௦) ஆதி.௩.௩.௩. (௨௧) ஆதி.௩.௩.௩. (௨௨) ஆதி.௩.௩.௩. (௨௩) ஆதி.௩.௩.௩. (௨௪) ஆதி.௩.௩.௩. (௨௫) ஆதி.௩.௩.௩. (௨௬) ஆதி.௩.௩.௩. (௨௭) ஆதி.௩.௩.௩. (௨௮) ஆதி.௩.௩.௩. (௨௯) ஆதி.௩.௩.௩. (௩௦) ஆதி.௩.௩.௩.

ச. அதிகாரம்.

க. மோசேயின் கோல் சருப்பமாதல்: க. அவன் கையிற்குட்டயம்வரல்: டி. மோசே தனியேபோகப் பயந்தபடியும் ஆரோணியுக்கடப்போக கியமித்தல்: டி. மோசே மீதியான்தேசத்தில் கின்றும்புறப்படல்: உ. பார்வோனிடத்தில் இன்னது சொல்லவேண்டுமென்ற கட்டளை பெறல்: உச. மோசேயின்புத்திரனுக்குவிருத்த சேதனஞ்செய்தல்: உஎ. ஆரோன் மோசேயைச் சந்தித்தல்: உக. மோசே இலரவேலரிடத்தில் போய்த் தேவனுடைய வாக்கையறிவித்தல்.

அப்பொழுது மோசே, அவர்களென்னை நம் பார்த்கள். என் வாக்குக்குச் செவிகொடார்கள். யெகோவா உனக்குத் தரிசனமாகவில்லை, என் பார்த்களென்று சொல்லு; -யெகோவா அவனை நோக்கி, உன் கையிலிருக்கிற தென்னவென்றார். அவன், ஒரு கோல் என்றான்.—அவர் அதைத்தரையிற்போடென்றார். அவனைத் தரையிற்போட, அது சருப்பமாயிற்று. மோசே அதற்கு விலகியோடினான்.—யெகோவா, மோசேயை நோக்கி, உன் கையை நீட்டி அதின் வாலைப்பிடிமென்றார். அவன் தன் கையை நீட்டி அதைப்பிடிக்க, அது அவன்கையில் கோலாயிற்று.—இதனால் தங்கள் பிதாக்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய யெகோவா உனக்குத்தரிசனமானாரென்று நம்புவார்கள்.

உ. மேலும் யெகோவா அவனை நோக்கி, உன் கையை மார்பில் வையென்று சொல்லு; அவன் கையைத்தன் மார்பில் வைத்தான். அதை அவன் வெளியேயெடுக்க, அவன் கை உறைந்த தூறல் போல் வெண்குஷ்டம் பிடித்திருந்தது.—அவர்திரும்பவும், உன் கையை மார்பில் வையென்று சொல்லு; அவன் தன் கையைத் தன் மார்பில் வைத்து, தன் மார்பை விட்டெடுக்க, அது அவனுடைய மற்றத்தசையைப்போலாயிற்று.—அவர்களுள் னை நம்பாமலும், முதலாம் அடையாளத்தில் விசுவாசம் வையாமலுமிருந்தாலும், இரண்டாம் அடையாளத்தினால் விசுவாசிப்பார்கள்.—இவ்வடையாளங்களிரண்டிலும், அவர்கள் விசுவாசம் வையாமலும், நீ சொல்லதைக்கேளாமலுமிருப்பார்களாகில், நீ ஆற்றின் நீரை மொண்ட உலர்ந்த தரையிலூற்றுவாயாக. ஆற்றில் மொண்ட நீர் உலர்ந்த தரையில் இரத்தமாகுமென்றார்.

ஃ. அப்பொழுது மோசே யெகோவா வைநோக்கி, என் ஆண்டவரே முன்னும், நீர் அடியேனுடன்பேசினதற்குப்பின்னும், நான் வாக்குவல்லவன்ல்ல; என் வாக்கும் மந்தம்; என் நாக்கும் மந்தமென்றான்.—யெகோவா அவனை நோக்கி, மனிதனுக்கு வாயைச் சிருஷ்டித்தவர் ஆர். ஊமையையும், செவிடனையும், பார்வையுள்ளவ

னையும், குருடனையும் சிருஷ்டித்தவர் ஆர். யெகோவாவாகிய நான்ல்லவா.—ஆதலால் நீ யெபோ. நான் உன்வாயிலிருந்து நீ பேசவேண்டுவதென்னதென்று, உனக்கு உரைத்துவேண்டுமென்று சொல்லு; -அவன் என் ஆண்டவரே, நீர் அனுப்பத்தக்கவனையனுப்பும்படி கெஞ்சுகிறெனென்றான்.—அப்பொழுது யெகோவா தமதுகோய்சபம் மோசேயின்மேல் மூள, லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன்ல்லவா. அவன் வாக்குவல்லவனென்றறிவேன். பார், அவனும் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டுவருகிறான். உன்னைக்காணும்பொழுது அவனிருதயம் மகிழும்.—நீ அவனுடனேபேசு. அவனுடைய வாயில் வாக்கைக்கொடு. நான் உன் வாயிலும், அவன் வாயிலும், இருந்து, நீங்கள் செய்யவேண்டுவதென்று உங்களுக்கு உரைத்துவேன்.—அவன் உன் வக்கைச் சனங்களுக்குச் சொல்லுவான். அவனே யுனக்குவாய். நீயேயவனுக்குத்தேவன்.—இந்தக்கோலையும் உன் கையிலேகொண்டுபோ. இயைதனால் நீ அடையாளங்களைக் காட்டுவாயென்றார்.

பின்பு மோசே தன் மாமனாகிய எத்திரோவி யானிடத்துக்குத்திரும்பிப்போய், அவனை நோக்கி, எகிப்திலிருக்கும் என் சகோதரர்கள் இன்னும் உயிரோடிருக்கிறார்களாவென்று பார்த்தும்படி, நான் அவர்களிடத்திற்குப்போக உத்தரவுதாரும்ென்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கிச் சமாதானத்தோடே போய்வாவென்றான்.—யெகோவா மீதியானிலும் மோசேயை யெகோக்கி, உன்பிராணனைவாங்கத்தொடர்ந்தமனிதரெல்லாரும் இறந்துபோனார்கள்; நீ எகிப்துதேசத்துக்குத்திரும்பிப்போவென்றார்.—அப்பொழுது மோசே தன்மனைவியையும், புத்திரர்களையும், ஓர்கமுதையின்மேலேற்றிக்கொண்டு, எகிப்துதேசத்துக்குத்திரும்பினான். தேவனுடைய கோலையும் மோசே தன் கையில்கொண்டுபோனான்.

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி, உக நீ எகிப்தில் திரும்பிப்போய்ச் சேர்ந்தபின்பு, நான் உனக்கு உன் கையிறுத்தெய்யும்படி, அனுக்கிரகித்த அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்குமுன் செய்யும்பொருட்டு எச்சரிக்கையாயிரு. ஆகிலும் நான் அவனுடைய இருதயத்தைக்கடினப்படுத்துவேன். அவன் சனங்களைப்போகவிடான்.—அப்பொழுது நீ பார்வோனை உநோக்கி, இலரவேல் என்புத்திரன்; என் சேஷ்டபுத்திரன்:—என்னைச்சேவிக்கும்படி என் புத்திரனை அனுப்பிவிட, உனக்குக் கட்டளையிடுகிறேன். அவனை விடமாட்டேனென்று மறுப்பாயாகில், நான் உன் புத்திரனை, உன் சேஷ்டபுத்திரனையே, சங்கரிப்பேன், பாரென்பதாக, யெகோவா சொன்னாரென்று சொல்லென்றார்.

(ச. அதி. உ.) வச. டி. எ. உ. (ஃ) அதி. யெ. க. க. அதி. யெ. டி. (சு) எண். டி. உ. (எ) உ. இரா. டி. யெ. ம. அ. க. (க) அதி. எ. யெ. க. (ஃ) எ. ரே. க. க. (ஃ) ச. க. க. (ஃ) எ. சா. டி. யெ. எ. ரே. க. க. ம. யெ. க. (ஃ) யோ. க. க. (ஃ) அதி. எ. க. உ. எண். உ. உ. க. அ. உ. பா. டி. க. க. (ஃ) அதி. எ. க. அதி. யெ. யெ. க. (ஃ) வச. உ. (ஃ) அதி. உ. டி. உ. (ஃ) அதி. யெ. க. எண். உ. யெ. அ. க. (உ) அதி. க. உ. யெ. அதி. எ. க. யெ. க. அதி. யெ. உ. க. அதி. யெ. உ. அதி. யெ. அ. ரோ. க. யெ. (உ) ஒ. சி. யெ. க. ரோ. க. ச. எ. ரே. க. க. (உ) அதி. யெ. உ. க.

உச வழியிலிருக்கும் ஒரு சந்திரத்தில், யெகோவா அவனுக்கு முற்பட்டு, அவனைக்கொல்லப் படுபார்த்தார்.—அப்பொழுது சிப்போரூள் கரான ஒரு கல்வெய்துத்துத் தன்புத்திரனுடைய அக்கிர சருமத்தைச் சேதித்து, அவனுடைய காலில் வீசி, நீர் எனக்கு இரத்தஞ்சிந்துங்கணவனேயென் உசுரூள்.—பின்பு அவரவனைவிட்டுவிட்டார். அப்பொழுது அவன் விருத்தசேதனரிமித்தத்தினால் நீர் எனக்கு இரத்தஞ்சிந்துங்கணவனானீரென்றான். உஎ யெகோவா ஆரோனைநோக்கி, நீ வறந்த ரத்தில் மோசேயைச் சந்திக்கப்போவென்றார்: அவன்போய் தேவமலையில் அவனைச்சந்தித்து உஅ முத்தஞ்செய்தான்.—மோசே தன்னையனுப்பின யெகோவாவின்கலவாக்குகனையும், தனக்கு அவர் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும், ஆரோனுக்குத் தெரிவித்தான். உக மோசேயும் ஆரோனும்போய் இஸரவேல் சந்தியாரின் முதியோரெல்லாரையுங் கூடிவரச்செய்தார்கள்.—ஆரோன் யெகோவா மோசேக்குச் சொல்லிய சகல வாக்குகனையுந் தெரிவித்து, சனங்களுக்குப் பிரத்தியட்சமாக அடையாளங்களையும் காட்டினான்.—சனங்கள் விசுவாசித்தார்கள். யெகோவா இஸரவேல் சந்தியாரிமேற்கடாட்சம் வைத்தாரென்றும், அவர்கள் படம் உபத்திரவங்களைக்கண்ணோக்கினாரென்றும், அவர்கள் கேட்டபொழுது தலைவணக்கித் தொழுது கொண்டார்கள்.

௫. அதிகாரம்.

க. மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்திற் போதல்; அவனவர்களைக்கண்டித்தல்: சு. சனங்களுக்கு அதிகவேலைகளைக் கற்பித்தல்: டு. விசாரணைக்காரர் பார்வோனிடத்தில் முறையிடல்: உய. சனங்கள் மோசே ஆரோன் என்பவர்களிடத்தில் முறையிடல்; மோசே தேவனைப்பிரார்த்தித்தல். பின்பு மோசேயும், ஆரோனும் பார்வோனிடத்திற் போய், இஸரவேலின் தேவனாகிய யெகோவா, வறந்தரத்தில் எனக்கு உற்சவம் செய்யும்படி, என் சனங்களை அனுப்பிவிடவேண்டுமென்று சொல்லுகிறாரென்றார்கள்.—அதற்குப் பார்வோன் நான் இஸரவேலரைப்போகவிட, யெகோவாவின்கலவாக்குக்கு நான் கீழ்ப்படிக்கிறதற்கு அவர்யார். யெகோவாவை அறியேன் நான் இஸரவேலரைப்போகவிடேனென்றான்.—கூ அவர்கள் அவனைநோக்கி, எபிரேயருடைய தேவன் எங்களுக்குத்தரிசனமானார். நாங்கள் வறந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணமளவும்போய், எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படி, போகவிடவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம். போகாதிருந்தால், அவர் பெருவாரிக்காய்ச்சலும், கட்டமும், ச எங்கள்மேல் வரப்பண்ணுவாரென்றார்கள்.—எ

கிப்தின் இராசா அவர்களைநோக்கி மோசேயே, ஆரோனே, நீங்கள் சனங்கள் வேலைகளைவிட்டு விலகும்படி செய்கிறதென்ன. நீங்களும்போய்ச் சமையெடுக்கென்றான்.—பின்னும்பார்வோன், பாருங்கள், தேசத்திலே சனங்கள் மிருத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தங்கள் சமையகளைவிட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களேயென்றான். அன்றியும், அந்நாளிலே அவன் சனங்களின் ஆனோட்டிகளையும், அநிபதிகளையும்நோக்கி,—முன்போல இனி நீங்கள் அந்தச்சனங்களுக்குச் செங்கல்வேலைக்கு வைக்கோல்கொடுக்கவேண்டாம். அவர்கள் தாங்களேபோய், தங்களுக்கு வைக்கோல் தேடிக்கொண்டுவரவேண்டும்.—அவர்கள் முந்தந்த வீதப்படி செங்கல்தரவேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள். கொஞ்சமுங் குறையவிடாதிருங்கள். அவர்கள் சோம்பற்காரர்; ஆதலால் நாங்கள்போய், எங்கள் தேவனுக்குப் பலியிடவிடவேண்டுமென்று ஒலமிடுகிறார்கள்.—அந்த மனிதர்மேல் அதிக ஊழியத்தைச்சமத்தவேண்டும். அவர்களதைச்செய்யக்கடவர்கள். வீண்வசனங்களுக்குச்செவிகொடுக்கவிடாதிருக்கொன்று கட்டளையிட்டான். சனங்களின் ஆனோட்டிகளும், அநிபதிகளும், புறப்பட்டுப்போய்ச் சனங்களைநோக்கி, பார்வோன், நான் உங்களுக்கு வைக்கோல்தரேன்;—நீங்கள்போய், உங்களுக்கு அகப்படுகிறவிடங்களில் வைக்கோலைச்சேகரித்துக்கொள்ளுங்கள்: எப்படியும், உங்கள்வேலையிற்கொஞ்சமாகிலுங்குறையப்படாதென்று சொல்லுகிறாரென்றார்கள்.—வைக்கோலுக்காக அரிதான்சேர்க்க, சனங்களைச் சிதறுண்டு எகிப்துதேசமெங்குந் திரிந்தார்கள்.—ஆனோட்டிகளும் அவர்களைநோக்கி, வைக்கோலிருந்தநாளில் நீங்கள் செய்தபடி, உங்கள் வேலைகளை எந்நாளுஞ்செய்த முடியுங்களென்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள்.—பார்வோனுடைய ஆனோட்டிகள் இஸரவேலருடைய தலைவர்களைநோக்கி, உங்களுக்குக்குறித்தவீதப்படி, நேற்றுமின்றுங் கல்வேலையை முன்போலமுடியாமற்போனதென்னவென்று சொல்லி, அவர்களையடித்தார்கள். அப்பொழுது இஸரவேல்சந்தியாரின் தலைவர்பார்வோனிடத்திற் போய் ஒலமிட்டு, உமதடியாருக்கு நீர் இப்படிச்செய்கிறதென்ன.—உமதடியாருக்கு வைக்கோலைத் தராதிருந்துஞ் செங்கல்லைச் செய்யுங்களென்கிறார்கள். உம்முடைய சனங்களிடத்தில் குற்றமிருக்க உமதடியாராகிய நாங்கள் அடிபடுகிறோமென்று சொல்ல;—அவன், யெகோவாவின்கலவாவுக்குச் சோம்பற்காரர்களே ஆகையால் யெகோவாவுக்குப் பலியிடப்போவோமென்கிறீர்கள்.—போங்கள். வேலையைச் செய்யுங்கள். வைக்கோல் உங்களுக்குத்தரப்படுவதில்லை. எப்படியும், உங்களுக்குக்கிட்ட வீதப்

(உடு) யோசு.௫.௨௩,௬. (உஎ) வச.௫.௪. அதி.௬.௧. (உக) அதி.௬.௫௬ (௬க) அதி.௬.௫௮. அதி.௬.௫௯. அதி.௭.௨௨. அதி.௬.௭. க.நாளா.௨௬.௨௫.—(௫. அதி. ௧.) அதி.௫.௧. (௨) உ இரா.௫.௮.௬. யோபு.௨.௧.௫. அதி.௬.௫௬. (௬) அதி.௬.௫௮. (௪) அதி.௧.௫.௧. (௫) அதி.௧.௭.௬. (௬) அதி.௧.௫.௧.

படிசெய்கல்லையொப்பிக்கவேண்டுமென்றான்.-
16 நீங்கள் நான்வீதம் குறையாமற்செய்கற்களைச்
செய்யுங்கனென்றுசொன்னபின்பு, இஸரவேல்
சந்தியாரின் தலைவர்கள் தங்களுக்கு இடுக்கண்
வந்ததென்பதைக்கண்டார்கள்.

உ) பார்வோனுடைய சமுதகத்தைவிட்டுப் புறப்ப
டுகையில், வழியில்நின்ற மோசேக்கும், ஆரோ
23 னுக்கும் முற்பட்டு,—அவர்களைநோக்கி, நீங்கள்
பார்வோனுடைய கண்களுக்குமுன்பாகவும், அ
வர் ஊழியங்காரரின் கண்களுக்கு முன்பாகவும்,
எங்கன்வாசனையைக்கெடுத்து, எங்களைக்கொலை
செய்யுங்கட்கத்தை அவர்களுக்கையிலேகொடுத்த
தினியித்தம், யெகோவா உங்களைநோக்கி,
உ2 சியாயந்தீர்க்கக் கடவரென்றார்கள்.—அப்பொ
முதுமோசே, யெகோவாவிடத்தில்திரும்பி
ஆண்டவரே, நீர் இந்தச்சனங்களைத்துக்கப்படுத்
துகிறதென்ன. எதற்காக என்னையனுப்பினீர்.—
உ3 நான் உமது நாமத்தைக்கொண்டுபேசும்படிபார்
வோனிடத்திற் பிரவேசித்ததுமுதல், இந்தச்ச
னங்களை உபத்திரவப்படுத்தியிருக்கிறீர்: நீர் உம்
முடைய சனங்களை விடுதலையாக்கவே இல்லை
யென்றான்.

கா. அதிகாரம்.

க. தேவன்மோசேக்குத்திரும்பவும்வாக்குத்தத்தற்கு
செய்தல்: 18. ரூபேன் வழியியோன் என்பவர்
களின் வழிசுவரலாறு: 19. லேவியின் வழிச
வரலாறு.

அப்பொமுது யெகோவா மோசேயைநோக்
கி, நான்பார்வோனுக்கு இன்னது செய்வேன்
என்பதைச் சீக்கிரமாகக்காண்பாய், கைவல்ல
மையினால் அவன் அவர்களைப் போகவிடுவான்.
கைவல்லமையினால் அவனவர்களைத்தன் தேசத்
உ. தில்நின்றக் தூரத்திலிடுவானென்றார்.—மேலும்
தேவன் மோசேயைநோக்கி,நானே யெகோ
3 வா.—ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோ
புக்கும்,சருவவல்லமையுள்ள தேவன்என்னும்
நாமத்தினால் தரிசனமானதேயன்றி யெகோ
4 வா என்னும் என்மொத்தினால் நானவர்களுக்கு
5 அறியப்படவில்லை.—அவர்கள் பரதேசிகளாய்த்
தங்கினதேசமாகியகாணத்தேசத்தை அவர்களுக்
குக்கொடுப்பெனென்று நான் அவர்களுடனே
என் உடன்படிக்கையை ஏற்படுத்தியுமிருக்கி
6 நேன்.—எகிப்தியர்சிறைப்படுத்திக்கொண்டஇஸ
ரவேல்சந்தியாருடைய புலம்பலையுங்கேட்டு,
7 என் உடன்படிக்கையைநினைத்தேன்.—ஆதலால்
8 நீ இஸரவேல் சந்தியாரைநோக்கி, நானே யெ
கோவா. உங்களுக்குஎகிப்தியர்ஏற்றுஞ்சுமை
களில்நின்றும்நான்உங்களைவிடுவித்து,அடிமைத்
தனத்தைத்தவிர்த்து, ஓங்கிய கரத்தினாலும், மகா
9 தண்டனைகளினாலும், உங்களைமீட்டு.—உங்களை

என்சனங்களாக்குவேன்; நான் உங்களுக்குத்
தேவனாவேன்; யெகோவாவாகியநானே,
உங்களுக்கு எகிப்தியர் ஏற்றுஞ்சுமைகளில் நின்
றும் உங்களைவிடுவிக்கும் உங்கள் தேவனென்
று அறிவீர்கள்.—ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், அ
யாக்கோபுக்குந் தருவேனென்று நான் ஆணை
யிட்டதேசத்தில், உங்களைச் சேர்த்துக்கொண்டு,
அதையுங்களுக்குச்சுதந்தரமாகஅளிப்பேன். நா
னே யெகோவாவென்று அவர்களுக்குச்சொ
ல்வென்றார்.—இந்தப்பிரகாரமாகமோசே இஸர
க வேல்சந்தியாருக்குச்சொன்னான்.—அவர்களை,
ஆவியின் மெலிவினாலும் குரூரமான ஊழியத்தி
னாலும் மோசேக்குச் செலிக்கொடுக்கவில்லை.

பின்பு யெகோவா மோசேயை நோக்கி,—
10 நீ எகிப்தின் இராசனாகிய பார்வோனிடத்திற் 18
போய், அவன் தன் தேசத்திலின்றும் இஸர
வேல்சந்தியாரைப் போகவிடும்படி, அவனுக்
குச்சொல்லென்றார்.—மோசே யெகோவா 19உ
வின் சந்திதானத்தில் நின்ற, இஸரவேல் சந்தி
யார் எனக்குச்செலிக்கொடுக்கவில்லை. வாய்ச்சா
கனல்லாத எனக்குப்பார்வோன் எப்படிச்செ
லி கொடுப்பானென்றார்;—இஸரவேல்சந்தியா 20
ரை எகிப்துதேசத்திலின்றும் புறப்படும்படி
செய்வதற்கு யெகோவா மோசேயுடனும், ஆ
ரோனுடனும்பேசினதமன்றி, இஸரவேல்சந்தி
யாருக்கும், எகிப்தின் இராசனாகியபார்வோனுக்
குக் கட்டளையுக்கொடுத்தனுப்பினார்.

இவர்கள் தங்கள் தங்கள் பிதாக்களின் வழி 18
சத்தலைவரானார்: இஸரவேலின் சேஷுடபுத்திர
னாகிய ரூபேனுடையபுத்திரர்கள் அதேரூ, பல்
லூ, எதஸ்ரோன், கார்யி இவர்களுடையரூபேனுட
யவழிசத்தார்.—வழியியோனின் புத்திரர் யெமு 19
வேல்,யாமின், ஓகாத், யாகின், சோகார், காண
னியஸ்திரியின் புத்திரனாகிய ஷவுல், இவர்களே
வழியியோனுடைய வழிசத்தார்.

உற்பத்திக்கிரமப்படி லேவியின்புத்திரருடை 18
ய நாமங்களாவன, கொஷோன், கோகாத், மே
ராரி. லேவி நூற்றுமுப்பத்தேழு வருஷயிருந்
தான்.—அவரவர் வழிசங்களின்படி கேர்ஷோ 19
னின்புத்திரர்கள் விப்னீ, வழிமேயி.—கோகாத்தி 20
னின்புத்திரர் அம்ராம், இத்தார்,எப்ரோன், ஊசு
யேல்.கோகாத் நூற்றுமுப்பத்துமுன்றுவருஷயி
ருந்தான்.—மேராரியினுடைய புத்திரர் மகேலி, 21
மூஷி, இவர்கள் அவரவர் உற்பத்திக்கிரமப்படி
லேவியின் வழிசத்தார்.—அம்ராம் என்பவன் தன் 22
பிதாவின் சகோதரியாகிய யோகெபேத்தைவி
வாகம்பண்ணினான்: அவன் ஆரோனையும், மோ
சேயையும் பெற்றான் அம்ராம் நூற்று முப்பத்
தேழு வருஷயிருந்தான்.—இத்தாருடைய புத் 23
திரர் கோராக், நெப்பேக், சித்ரீ.—ஊசியேலுடை 24
யபுத்திரர் மீஷாயேல், எலீச்சாபான், சித்ரீ.—

(உ3) அதி.க.க. ஆதி.க.ச.க. 5.கா.மு.18.ச.—(க. அதி. க.) அதி.க.ய.க. அதி.ய.க.க. அதி.ய.உ.க.க. (க) அதி.
18.க. அதி.க.ய.ச. யோவா.அ.19.அ. வெளி.க.ச. (ச) ஆதி.ய.18.ய.அ. ஆதி.ய.எ.அ. (இ) அதி.உ.உ.ச. (ஈ) அதி.
உ.ய. அதி.ய.18.ய.க. நிக.க.ய. (எ) உபா.ச.உ.ய. உசா.மு.எ.உ.ச. உபா.உ.க.ய.க. வெளி.உ.க.எ. (அ) உபா.க.உ.
30. ஆதி.ய.18.ய.அ. (க) அதி.18.உ.க. (18உ) அதி.ச.ய. எரே.க.க.

உக ஆரோன், அம்மினதாபின்புத்திரி நகலேஷானின்ச கோதரியுமாயிருந்த எலீவேபுரனை விவாகம்பண்ணினான்: அவன் நாதாபையும், அபியூவையும், உச எலீயேசரையும், இதாமாரையும் பெற்றான்.—கோராகின்புத்திரர் அச்சீர், எல்க்காளு, அபியாசாபு உடு இவர்களே கோராகின் வமிசத்தார்.—ஆரோனுடையபுத்திரனாகிய எலீயேசார், பூத்தியேலுடையபுத்திரிகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். அவன் பீனிகாசைப்பெற்றான். இவர்களே அவரவரின் வமிசங்களின்படி. லேவியருடைய பி உசு தார்களின் வமிசத்தார்.—இலரவேல் சந்தியாரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திப்போவதற்கு யெகோவா வினாற் கட்டளை பெற்ற ஆரோனும், மோசேயும், இவர்களே.— உசு இலரவேல் சந்தியாரை எகிப்திலிருந்து நடத்திப்போவதற்கு எகிப்தின் இராசனாகிய பார்வோனுடனே பேசினவர்களாகிய மோசேயும், ஆரோனும், இவர்களே.

உஅ யெகோவா எகிப்து தேசத்தில் மோசேயு உகடனே பேசினகாலத்தில்,—நானே யெகோவா. நான் உன்னுடனே சொல்லுகிற யாவையும் நீ எகிப்தின் இராசனாகிய பார்வோனுக்குச் சொல்லென்று யெகோவா மோசேயுடன் கூய சொல்ல;—மோசே நான் வாக்குவல்லவனல்ல. பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பானென்று யெகோவாவின் சந்நிதானத்தில் சொன்னான்.

எ. அதிகாரம்.

க. பார்வோனிடத்தில்போகும்படி தேவன் மோசேக்குக்கட்டளையிடல்: அ. கோல் சர்ப்பமாதல்: ஸச. மோசே மீளவும் பார்வோனிடத்திலனுப்பப்படல்: யக. சலம் உதிரமாதல்.

யெகோவா மோசேயை நோக்கி, நானுன்னைப் பார்வோனுக்குத் தேவனாகினேன். உன்சகோதரனாகிய ஆரோன் உனக்குத்தீர்க்கதரிசியாவான்.—நான் உனக்குக்கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும். பார்வோன் தன் தேசத்திலிருந்து இலரவேல் சந்தியாரையனுப்பிவிடும்படி, உன் சகோதரனாகிய ஆரோன் அனுக்குச் சொல்லவேண்டும்.—நான் பார்வோனுடைய இருதயத்தைக்கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் யிருதியாய் என் அடையாளங்களை யும், அற்புதங்களுயுங்காட்டுவேன்.—பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான். எகிப்தின்மேல் நான் என் கையை யோங்கி மகாதண்டளையினால், என் சேனைகளும் என் சனங்களுமாகிய இலரவேல் சந்தியாரை எகிப்து தேசத்திலிருந்தும் புறப்படச்செய்வேன்.—நான் எகிப்தின்மேல் என் கையை யோங்கி இலரவேல் சந்தியாரை அவர்களில் நின்றும் புறப்படச்செய்யும்பொழுது, நானே யெகோவாவென்று எகிப்தியர் அறிவார்களென்றார்.—மோசேயும், ஆரோனும், யெகோவா தங்களுக்குக்கட்டளையிட்டபடி செய்தார்கள்: அப்படியே செய்தார்கள்.—அவர்கள் பார்வோனுடனே பேசினகாலத்தில் மோசேக்கு எண்பதுவயது ஆரோனுக்கு எண்பத்துமூன்றுவயது.

யெகோவா மோசேயையும், ஆரோனையும் அநோக்கி,—நீங்கள் உங்கன்பட்சத்துக்கு ஒரு அற்புதங்காட்டுங்களென்று பார்வோன் உங்களுடனே சொன்னால், நீ ஆரோனை நோக்கி, உன்கோலையெடுத்து, அதைப் பார்வோனுக்குமுன் போடென்பாயாக: அது சருப்பமாகுமென்றார்.—மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்திற்சென்று, யெகோவா இட்ட கட்டளைப்படி செய்தார்கள். ஆரோன் தன்கோலைப் பார்வோனுக்கும், அவன் பணிவிடைக்காரருக்கும், முன்பாகப் போட்டான்: அது சருப்பமாயிற்று.—அப்பொழுது பார்வோன் வித்துவான்களையும், மந்திரவாதிகளையும் கழப்பித்தான். எகிப்தின் மாயாவந்தைக்காரர்களும், தங்கன்சாலவித்தையினும், அப்படிச்செய்தார்கள்.—அவர்களொவ்வொருவனாகத் தன் தன் கோலைப்போட, அவைகள் சருப்பங்களாயின. ஆரோனுடையகோலோ, அவர்கள் கோல்களைவிழுங்கிற்று.—யெகோவா, தாம் மிக சொல்லியபடி, பார்வோனுடைய இருதயத்தைக்கடினப்படுத்தினார். அவனவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

யெகோவா மோசேயை நோக்கிப் பார்வோனுடைய இருதயங்கடினமாயிற்று. சனங்களைப்போகவிடாமல் மறுக்கிறான்.—பார்வோன் விடியும்காலத்தில் நதிக்குப்புறப்பட்டவருவான். நீ போய் நதியோரத்திலிருந்து, அவன் வருமளவில் சருப்பமாக மாறினகோலை உன்கையிற்பிடித்துக்கொண்டு,—அவனை நோக்கி, எபிரேயரின் தேவனாகிய யெகோவா, வனாந்தரத்தில் எனக்காராதனை செய்ய என் சனங்களை அனுப்பிவிடவேண்டுமென்று சொல்லச்சொல்லி, என்னை உம்மிடத்திலனுப்பினார். நீரிதவரைக்குங் கேட்கவேயில்லை.—என் கையிலிருக்கிற கோலினால் யெ ஆற்றின் நீர்களை அடிப்பேன்; அவை இரத்தமாகும்.—ஆற்றின்மீன்கள் செத்துப்போம், ஆறு யெ நாற்றமெடுக்கும். எகிப்தியர் ஆற்றின் நீரைக்குடிக்க அரோசிப்பார்கள். இதனால் நானே யெகோவாவென்பதையறிந்து கொள்வாயென்று, யெகோவா உரைத்தாரென்பதாகச் சொல்லென்றார்.

மேலும் யெகோவா மோசேயை நோக்கி, யக

(உக) ரூத்.ச.யக.உ.உ. க.நாளா.உ.உ. மத்.க.ச. லேவிய.ய.க. எண்.க.உ. எண்.உச.க.ய. க.நாளா.க.க. க.நாளா.உச.க. (உச) எண்.உச.யக. (உடு) எண்.உடு.எ.யக. யோச.உச.க.க. (உசு) வச.யக. அதி.எ.ச. (உஎ) வச.யக. அதி.க.உ.எ. (கூ) அதி.ச.ய.—(எ. அதி. க.) அதி.ச.யக. எரே.க.ய. (உ) அதி.ச.யடு. (க) அதி.ச.உ.க. அதி.யக.க. அதி.ச.எ. (ச) அதி.யக. அதி.யக.க. அதி.ச.ச. (டு) அதி.யச.ச.ய.அ. (சு) வச.உ (எ) உபா.உக.டு. (க) ஏசா.எ.யக. யோவா.உ.ய.அ. யோவா.க.க.ய. (ய) அதி.ச.க. (யக) ஆதி.ச.க.அ. உ.நீமோ.க.அ. (யக) அதி.ச.உ.க. வச.ச. (யச) அதி.அ.யடு. அதி.யக. (யசு) அதி.க.ய.அ. (யஎ) வெளி.யச.ச.ச. (யஅ) வச.உச. (யக) அதி.அ.டு.ச.

கீ ஆரோணுடனே உன்கோலையெடுத்துக்கொண்டு, எகிப்தின் நீர்நிலைகளாகிய ஓடைகள்மேலும், நதிகளின்மேலும், குளங்கள்மேலும், சலம்நிற்கும் எல்லா இடங்களின்மேலும், உன்கையையோங்கு; அநிலை அவைகளிரத்தமாகும். எகிப்துதேசமெங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும், இரத்தமேயிருக்குமென்று சொல்லென்றார்.—யெகோவா கட்டளையிட்டபடி, மோசேயும், ஆரோணும், செய்தார்கள். பார்வோனுக்கும், அவனுடைய பணிவிடைக்காரருக்கும், முன்பாகக் கோலையோங்கி, ஆற்றின்நீரிடமிக்க, ஆற்றின்நீர் எல்லாம் இரத்தமாயிற்று.—
 ௨௧ ஆற்றின் மீன்கள் செத்துப்போயின; ஆறுநாற்றமெவத்தது; எகிப்தியருக்கு ஆற்றின்நீர்குடிக்க உதவாமற்போயிற்று. எகிப்துதேசமெங்கும் ௨௨ இரத்தமுண்டாயிற்று.—எகிப்தின்மாயாவித்தைக்காரர்களுந் தங்கள்சாலவித்தையினால் அப்படிச் செய்தார்கள். யெகோவா சொல்லியபடி பார்வோனுடைய இருதயம் கடினமாக்கப்பட்டது: அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.—
 ௨௩ பார்வோன் தன்வீட்டுக்குத்திரும்பிப்பேர்யிட்டான். அவன் இவைகளையுஞ்சிந்திக்கவில்லை.—
 ௨௪ ஆற்றின்நீர்குடிக்க உதவாமற்போயல் குடிக்கத்தண்ணீருக்கு எகிப்தியரெல்லாரும் நதியோரத்தெதில்வெட்டினார்கள்.—யெகோவா ஆற்றையடித்தபின்பு ஏழுநாட்சென்றது.

அ. அதிகாரம்.

௧. தவளைகளைத்தோன்றச்செய்தல்: அ. பார்வோன் மோசேயை வேண்டிக்கொள்ளல்: ௨௪. தூளிகளைப்பெணக்கல் அதிலே மாயாவிகள் தோல்வியடைதல்: ௨௫. வண்டுகளைத்தோன்றச்செய்தல், பார்வோனிருதயங்கடினமாதல்.
 அப்பொழுது யெகோவா மோசேயைநோக்கி, கீ பார்வோனிடத்திற்போய், எனக்காராதனை ௨ செய்ய, என்சனங்களை அனுப்பிவிடு;—அனுப்பிவிடாயேயாகில், உன்னெல்லையடங்கலையுந் ௩ தவளைகளால் வாதிப்பேன்.—நதி, தவளைகளைத்திரளாகத்தோற்றுவிக்கும். அவைகள் உன்வீட்டிலும், உன் படுக்கையறையிலும், உன் மஞ்சத்தின்மேலும், உன் பணிவிடைக்காரர் வீடுகளிலும், உன் சனங்களிடத்திலும், உன் அடுப்புக்களிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும், ௪ ஏறிவரும்.—அந்தத்தவளைகள் உன்மேலும், உன் சனங்கள்மேலும், உன் பணிவிடைக்காரரெல்லாரமேலும், ஏறுமென்பதாக யெகோவா சொல்லுகிறாரென்று, அவனுக்குச் சொல்லவேண்டிமென்றார்.—பின்னும் யெகோவா மோசேயைநோக்கி, கீ ஆரோனிடத்தில் உன்கோலுடன் உன்கையை ஓடைகளின்மேலும், நதிகளின்மேலும், குளங்களின்மேலும் ஓங்கி, எகிப்துதேசத்தின்மேலேதவளைகளைவிரும்படிசெய்யென்றுசொல்லென்றார்.—ஆரோன் தன்கையை ௬ எகிப்திலுள்ள நீர்நிலைகளின்மேல் ஓங்கினான். தவளைகள் ஏறிவந்து எகிப்துதேசத்தை மூடிக்கொண்டன.—மாயாவித்தைக்காரர்களுந் தங்கள் தங்கள் சாலவித்தையினால் எகிப்துதேசத்தின்மேலே தவளைகள் ஏறிவரப்பண்ணினார்கள்.
 பார்வோன், மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, யெகோவா தவளைகளை என்னிலும், என்சனங்களிடத்திலும்மின்று நீக்கும்பொருட்டு அவரைவேண்டிக்கொள்ளுங்கள். யெகோவா வுக்குப்பலியிடும்படி சனங்களையனுப்பிவிடுவேனென்றான்.—மோசே பார்வோனை ௭ நோக்கி, நீர் என்னிலும்,மேன்மைபெறக்கடவீர். தவளைகள் நதியில்மாயத்திரமிருப்பதன்றி, உம்மீலும் உம்முடைய வீடுகளிலும் இல்லாதொழிந்துபோம்படிசெய்ய, உமக்காகவும் உம்முடைய பணிவிடைக்காரருக்காகவும், உம்முடைய சனங்களுக்காகவும், நான் எப்பொழுதுயிராந்திக்கவேண்டிமென்றுகேட்க; அவன் நான்க்கென்றான்.—மோசே எங்கள் தேவனாகிய யெகோவா ௮ வுக்கு ஒப்பானவரொருவருமில்லையென்பதை நீரறிந்துகொள்ளும்பொருட்டு உமது வாக்கின்படியாகக்கடவது.—தவளைகள் ஆற்றிலேமாயத்திரமிருப்பதன்றி, உம்மீலும், உம்முடைய வீடுகளிலும், உம்முடைய பணிவிடைக்காரரிலும், உம்முடைய சனங்களிலும், இராமல் நீங்கிப்போமென்றான்.—பின்பு மோசேயும் ஆரோனும் ௯ பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாகவருவித்த தவளைகளினிமித்தம், யெகோவா வைநோக்கி, மோசேயிராந்தித்தான்.—யெகோவாவும் மோசேயும் யெகோவாவுக்குக்கிசையச்செய்தார். வீடுகளிலும், கிராமங்களிலும், வயல்லிலங்களிலுமிருந்த தவளைகள்செத்துப்போயின.
 அவைகளைக் குவிவல் குவிவலாகச்சேர்த்தார் ௧௦ யெகோவா. தேசத்தில் நாற்றமுண்டாயிற்று.—பார்வோனிடமிருவோன், இலகுவாயிற்றென்று கண்டபொழுது, தன்னிருதயத்தைக் கடினப்படுத்தி அவர்களுக்குச் செவிகொடாதிருந்தான். யெகோவா சொல்லியபிரகாரம்ஆயிற்று.—யெகோவா மோசேயைநோக்கி, கீ ஆரோனிடத்தில் உன்கோலையோங்கிப் பூமியின் தூளின்மேல் அடி அப்பொழுது ௧௧ அது எகிப்து தேசமெங்கும் பேரொடுமென்று சொல்லென்றார்.—அப்படியே செய்தார்கள். ௧௨ ஆரோன் தன்கையிலிருந்த கோலையோங்கிப் பூமியின் தூளின்மேலடிக்க, அது பேன்களாகி மனிதரிலும், மிருகசெந்துக்களிலும், நெருங்கின பூமியின் தூளெல்லாம் எகிப்து தேசமெங்கும் பேன்களாயின.—மாயாவித்தைக்காரர்களுந் தம்மீலும் தங்கள் சாலவித்தையினால் பேன்களைத்தோற்றுவிக்கப் பிரயத்தனஞ்செய்தும், அவர்களால் ௧௩

யென்றுசொல்லென்றார்.—ஆரோன் தன்கையை ௬ எகிப்திலுள்ள நீர்நிலைகளின்மேல் ஓங்கினான். தவளைகள் ஏறிவந்து எகிப்துதேசத்தை மூடிக்கொண்டன.—மாயாவித்தைக்காரர்களுந் தங்கள் தங்கள் சாலவித்தையினால் எகிப்துதேசத்தின்மேலே தவளைகள் ஏறிவரப்பண்ணினார்கள்.
 பார்வோன், மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, யெகோவா தவளைகளை என்னிலும், என்சனங்களிடத்திலும்மின்று நீக்கும்பொருட்டு அவரைவேண்டிக்கொள்ளுங்கள். யெகோவா வுக்குப்பலியிடும்படி சனங்களையனுப்பிவிடுவேனென்றான்.—மோசே பார்வோனை ௭ நோக்கி, நீர் என்னிலும்,மேன்மைபெறக்கடவீர். தவளைகள் நதியில்மாயத்திரமிருப்பதன்றி, உம்மீலும் உம்முடைய வீடுகளிலும் இல்லாதொழிந்துபோம்படிசெய்ய, உமக்காகவும் உம்முடைய பணிவிடைக்காரருக்காகவும், உம்முடைய சனங்களுக்காகவும், நான் எப்பொழுதுயிராந்திக்கவேண்டிமென்றுகேட்க; அவன் நான்க்கென்றான்.—மோசே எங்கள் தேவனாகிய யெகோவா ௮ வுக்கு ஒப்பானவரொருவருமில்லையென்பதை நீரறிந்துகொள்ளும்பொருட்டு உமது வாக்கின்படியாகக்கடவது.—தவளைகள் ஆற்றிலேமாயத்திரமிருப்பதன்றி, உம்மீலும், உம்முடைய வீடுகளிலும், உம்முடைய பணிவிடைக்காரரிலும், உம்முடைய சனங்களிலும், இராமல் நீங்கிப்போமென்றான்.—பின்பு மோசேயும் ஆரோனும் ௯ பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாகவருவித்த தவளைகளினிமித்தம், யெகோவா வைநோக்கி, மோசேயிராந்தித்தான்.—யெகோவாவும் மோசேயும் யெகோவாவுக்குக்கிசையச்செய்தார். வீடுகளிலும், கிராமங்களிலும், வயல்லிலங்களிலுமிருந்த தவளைகள்செத்துப்போயின.
 அவைகளைக் குவிவல் குவிவலாகச்சேர்த்தார் ௧௦ யெகோவா. தேசத்தில் நாற்றமுண்டாயிற்று.—பார்வோனிடமிருவோன், இலகுவாயிற்றென்று கண்டபொழுது, தன்னிருதயத்தைக் கடினப்படுத்தி அவர்களுக்குச் செவிகொடாதிருந்தான். யெகோவா சொல்லியபிரகாரம்ஆயிற்று.—யெகோவா மோசேயைநோக்கி, கீ ஆரோனிடத்தில் உன்கோலையோங்கிப் பூமியின் தூளின்மேல் அடி அப்பொழுது ௧௧ அது எகிப்து தேசமெங்கும் பேரொடுமென்று சொல்லென்றார்.—அப்படியே செய்தார்கள். ௧௨ ஆரோன் தன்கையிலிருந்த கோலையோங்கிப் பூமியின் தூளின்மேலடிக்க, அது பேன்களாகி மனிதரிலும், மிருகசெந்துக்களிலும், நெருங்கின பூமியின் தூளெல்லாம் எகிப்து தேசமெங்கும் பேன்களாயின.—மாயாவித்தைக்காரர்களுந் தம்மீலும் தங்கள் சாலவித்தையினால் பேன்களைத்தோற்றுவிக்கப் பிரயத்தனஞ்செய்தும், அவர்களால் ௧௩

(௨௫) அதி.௨௪.௭.௭. சங்.௭.௭.௭.௭. (௨௬) வச.௨௫. (௨௭) வச.௨௬. வச.௨௭.—(அ. அதி. ௧.) அதி. ௨௫.௨.௫. (௨) அதி.௭.௨. வெளி.௨௬.௭. (௩) அதி.௭.௨. (௪) அதி.௭.௨. (௫) அதி.௭.௨. (௬) அதி.௭.௨. (௭) அதி.௭.௨. (௮) அதி.௭.௨. (௯) அதி.௭.௨. (௧௦) அதி.௭.௨. (௧௧) அதி.௭.௨. (௧௨) அதி.௭.௨. (௧௩) அதி.௭.௨. (௧௪) அதி.௭.௨. (௧௫) அதி.௭.௨. (௧௬) அதி.௭.௨. (௧௭) அதி.௭.௨. (௧௮) அதி.௭.௨. (௧௯) அதி.௭.௨. (௨௦) அதி.௭.௨. (௨௧) அதி.௭.௨. (௨௨) அதி.௭.௨. (௨௩) அதி.௭.௨. (௨௪) அதி.௭.௨. (௨௫) அதி.௭.௨. (௨௬) அதி.௭.௨. (௨௭) அதி.௭.௨. (௨௮) அதி.௭.௨. (௨௯) அதி.௭.௨. (௩௦) அதி.௭.௨. (௩௧) அதி.௭.௨. (௩௨) அதி.௭.௨. (௩௩) அதி.௭.௨. (௩௪) அதி.௭.௨. (௩௫) அதி.௭.௨. (௩௬) அதி.௭.௨. (௩௭) அதி.௭.௨. (௩௮) அதி.௭.௨. (௩௯) அதி.௭.௨. (௪௦) அதி.௭.௨. (௪௧) அதி.௭.௨. (௪௨) அதி.௭.௨. (௪௩) அதி.௭.௨. (௪௪) அதி.௭.௨. (௪௫) அதி.௭.௨. (௪௬) அதி.௭.௨. (௪௭) அதி.௭.௨. (௪௮) அதி.௭.௨. (௪௯) அதி.௭.௨. (௫௦) அதி.௭.௨. (௫௧) அதி.௭.௨. (௫௨) அதி.௭.௨. (௫௩) அதி.௭.௨. (௫௪) அதி.௭.௨. (௫௫) அதி.௭.௨. (௫௬) அதி.௭.௨. (௫௭) அதி.௭.௨. (௫௮) அதி.௭.௨. (௫௯) அதி.௭.௨. (௬௦) அதி.௭.௨. (௬௧) அதி.௭.௨. (௬௨) அதி.௭.௨. (௬௩) அதி.௭.௨. (௬௪) அதி.௭.௨. (௬௫) அதி.௭.௨. (௬௬) அதி.௭.௨. (௬௭) அதி.௭.௨. (௬௮) அதி.௭.௨. (௬௯) அதி.௭.௨. (௭௦) அதி.௭.௨. (௭௧) அதி.௭.௨. (௭௨) அதி.௭.௨. (௭௩) அதி.௭.௨. (௭௪) அதி.௭.௨. (௭௫) அதி.௭.௨. (௭௬) அதி.௭.௨. (௭௭) அதி.௭.௨. (௭௮) அதி.௭.௨. (௭௯) அதி.௭.௨. (௮௦) அதி.௭.௨. (௮௧) அதி.௭.௨. (௮௨) அதி.௭.௨. (௮௩) அதி.௭.௨. (௮௪) அதி.௭.௨. (௮௫) அதி.௭.௨. (௮௬) அதி.௭.௨. (௮௭) அதி.௭.௨. (௮௮) அதி.௭.௨. (௮௯) அதி.௭.௨. (௯௦) அதி.௭.௨. (௯௧) அதி.௭.௨. (௯௨) அதி.௭.௨. (௯௩) அதி.௭.௨. (௯௪) அதி.௭.௨. (௯௫) அதி.௭.௨. (௯௬) அதி.௭.௨. (௯௭) அதி.௭.௨. (௯௮) அதி.௭.௨. (௯௯) அதி.௭.௨. (௧௦௦) அதி.௭.௨.

டாமற்போயிற்று. பேண்கள் மனிதரிலும், மிருக செந்துக்களிலும், நெருங்கினபொழுது,—மாயாவித்தைக்காரர்கள் பார்வோனைநோக்கி, இது தேவனுடைய விரல் என்றார்கள். யெகோவா சொல்லியபடி பார்வோனுடைய இருதயம் கடினமாக்கப்பட்டது. அவனவர்களுக்குச்செவிகொடுக்கவில்லை.

உய பின்பு யெகோவா மோசேயைநோக்கி, நானே அதிகாரஸையில் நீ எழுந்துபோய், பார்வோன் நகிக்குப்புறம்பட்டு வரும்பொழுது, அவனுக்கு முற்பட்டு, எனக்காராதனைசெய்ய என்சனங்களை அனுப்பிவிடு;—என் சனங்களை அனுப்பிவிடாமையாகில், நான் உன்மேலும், உன்பணிவிடைக்காரர்மேலும், உன் சனங்கள்மேலும், உன் வீடுகளின்மேலும், வண்டுகளை வருவிப்பேன். எகிப்தியருடைய வீடுகளையன்றி, அவர்களிருக்கிறதேசமும், வண்டுகளினாலே நிறைக்கூடப்படும்.—பூலோகமத்தியில் நானே யெகோவாவென்று நீ அறியும்பொருட்டு, அத்தினத்தின் என்சனங்களைிருக்கிறகோலேன்நாட்டை வண்டுகள் பிரவேசியாதபடி விசேஷப்படுத்தி,—என் சனங்களுக்கும், உன் சனங்களுக்கும் வேற்றுமையுண்டாகும்படிசெய்வேன். இந்த அடையாளம் நானேக்குண்டாகுமென்று யெகோவா சொன்னாரென்பதாக அவனிடத்திற் சொல்லென்றார்.—யெகோவா அப்படியேசெய்தார். குரூமான வண்டித்திரள், பார்வோன்வீட்டிலும், அவன் பணிவிடைக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசமுழுவதிலும் பிரவேசித்தது. வண்டுகளினாலே தேசத்துக்குக்கேடுண்டாயிற்று.—பார்வோன் மோசேயையும், ஆரோனையும் அழைப்பித்து, நீங்கள்போய் உங்கள் தேவனுக்கு இத்தேசத்திற் பவியிடுங்களென்று சொல்ல,—மோசே, எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நாங்களிடம்பலி எகிப்தியருக்கு வெறுப்பாயிருப்பதினால் அப்படிச்செய்வது தகாது. எகிப்தியர் வெறுக்கும்பலியை அவர்கள் கண்கள் முன்பாக நாங்களிடடால் எங்கள்மேற் கல்லெறிவார்களால் உளவா-எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு விதிக்கும்பிரகாரம், நாங்கள் மூன்று நாள் பிரயாணமளவுபோய், வனத்தில் அவருக்கு அகுப்பு பவியிடவோமென்று சொல்ல;—பார்வோன், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு வனத்தில் பவியிடப்படிக்கு நாள் உங்களை அனுப்பிவிடுவேன்; எப்படியும் தூரத்திற் போகலாகாது; எனக்காகப்பிரார்த்தனைபண்ணுங்களென்றார்.—அதற்கு மோசே நானும்மை விட்டுப்புறப்பட்டபின் பார்வோனாகிய உம்மிடத்திலும், உம்முடைய பணிவிடைக்காரரிடத்திலும், உம்முடைய சனங்களிடத்திலுமிருந்து வண்டித்திரள் நானேக்கு நீங்கும்படிக்கு யெகோவாவைப் பிரார்த்திப்பேன். யெகோவாவுக்குப்பவியிடுகிறதற்குச் சனங்களை அனுப்பிவிடப் பார்வோ

னாகிய நீர் இன்னும் வஞ்சனைசெய்யாதிருப்பீராகவென்றான்.—மோசே பார்வோனை விட்டுப்புறப்பட்டபடியெகோவாவைப் பிரார்த்தித்தான்.—யெகோவா மோசேயின்சொற்படி பார்வோனிடத்திலும், அவன் பணிவிடைக்காரரிடத்திலும், அவன் சனங்களிடத்திலுமிருந்து, வண்டித்திரளை நீக்கினார். ஒன்றும் நிற்கவில்லை.—பார்வோன் இத்தருணத்திலும் தன்னிருதயத்தைக்கடினப்படுத்தி, சனங்களைப் போகவிடாதிருந்தான்.

க. அதிகாரம்.

க. மிருகசெந்துக்களுக்கு நோயுண்டாதல்: அ. மனிதருக்குள்ளும் மிருகசெந்துக்களுக்குள்ளும் எரிகொப்புளமுண்டாதல்: டி. கலமழைபெய்தல்: உ. பார்வோன் மோசேயை வேண்டதல் செய்தல்: அவன் மனங்கடினமாதல்.

யெகோவா மோசேயைநோக்கி, நீ பார்வோனிடத்திற் போய் எனக்காராதனைசெய்ய என் சனங்களை அனுப்பிவிடு;—விடாமல் இன்னுந் தடைப்படுத்தினாயாகில்,—யெகோவாவின் கரம் குதிநரைகள், சமுதைகள், ஒட்டகங்கள், ஆடுமாடுகளாகியவெளியிலுள்ள உன் மிருகங்கள்மேலிருக்கும்: அவைகளுக்கு மிகவுங் கொடிய நோயுண்டாகும்.—அன்றியும், யெகோவா இலரவேலருடைய மிருகங்களுக்கும் எகிப்தியருடைய மிருகங்களுக்கும் வேற்றுமையுண்டாக்கசெய்வார். இலரவேல் சந்ததியாருடையவைகளெல்லாவற்றிலும் ஒன்றுஞ்சாவாது.—மேலும் நானாயே இக்காரியத்தைத் தேசத்தில் யெகோவாச் செய்துவாரென்றும், யெகோவா காலங்குறித்தாரென்றும், எபிரேயரின் தேவனாகிய யெகோவா சொன்னாரென்றும், அவனிடத்திற் சொல்லென்றார்.—மற்றைநாள் யெகோவா அக்காரியத்தைச் செய்தார். எகிப்தியருடைய மிருகங்களெல்லாம் இறந்துபோயின. இலரவேல் சந்ததியாருடைய மிருகங்களில் ஒன்றுஞ்சாவல்லலை.—பார்வோன் ஆனனுப்பி இலரவேல் சந்ததியாருடைய மிருகங்களிலொன்றுஞ்சாவல்லலையென்று கண்டான். பார்வோனுடைய இருதயங்கடினமாக்கப்பட்டது. அவன் சனங்களைப் போகவிடவில்லை.

யெகோவா, மோசேயையும் ஆரோனையும் நோக்கி, நீங்கள் இரு கைநிறையச் சூனையின்சாம்பலை அள்ளுங்கள். மோசே அதைப்பார்வோன் சமுதத்தில், வானத்துக்குநேரே இறைக்கக்கடவன்.—அது எகிப்து தேசமெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதரிலும், மிருகங்களிலும், வீக்கங்கொண்ட எரிகொப்புளத்தைத் தோற்றுவிக்குமென்றார்.—அவர்கள் சூனையின்சாம்பலை அள்ளிவைத்துக்கொண்டு, பார்வோனுக்குமுன்னே இறைத்தார்கள். மோசே அதைவானத்துக்கு நேரே இறைத்தான். அது மனிதரிலும் மிருகங்களிலும் வீக்கமான எரிகொப்புளங்களைத் தோற்றுவித்தது.—அந்த எரிகொப்புளம் மாயாவித்தைக்காரர் டி

(யெ) க.சாமு.க.க.க. மத் டெ.உ.உ. (உஉ) அதி.யெ.யெ. (உஉ) உபா.எ.உ. (உஉ) க.இரா.யெ.க. (கஉ) அதி.ச.உ.உ.—(க. அதி. ச.) அதி.அ.உ. (க) வெளி.யெ.உ. (ய) உபா.உ.உ.உ. (ய) உ.தீமோ.க.க.

கனிலும், எகிப்தியரெல்லாரிலும், உண்டானதினால் எரிகொப்புளங்கனிநிமித்தம் மாயாலிகள் மோசேயின் முன்நிற்கக்கூடாதிருந்தார்கள்.—

யெகோவா பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார். யெகோவாமோசேக்குச் சொல்லியபிரகாரம், அவன் அவர்களுக்குச்செவிகொடுக்கவில்லை.

யெகோவா மோசேயை நோக்கி, நீ அதிகாலையிலெழுந்துபோய்ப் பார்வோன்முன் நின்ற, அவனைநோக்கி, எனக்காராதீனசெய்ய என் னெசனங்களை அனுப்பிவிடு;—விடாதிருந்தால் இத்தருணத்தில் நான் உன்மேலும், உன் பணிவிடைக்காரர்மேலும், உன் சனங்கன்மேலும், சகலவித வாதைகளையுண்புவேன். அதினால் பூமியெங்கும் எனக்கொப்பானவரில்லையென்று விசுவாசப்போகும்படி நான் என் கையை ஓங்கி, உன்னையும், உன் சனங்களையும் கொன்னேனோயெனியினால் வாதிப்பேன்.—என் வல்லமையையுனக்குக்காண்பிக்கவும், என் நாமம் பூமியெங்கும் லெபிரகாசிக்கவும், உன்னைநிறுத்தினேன்.—நீ என் சனங்களைவிரோதித்து, அவர்களைப்போகவிடாமல், இன்னும் உன்னகங்காரத்தைக் காட்டுகியிருக்காய்.—எகிப்துத்தோன்றிய நான்முதல் இந்நாள் வரைக்கும் அதிலேபெய்யாத மிகவுட்கொடிய கல்மழையை நானேஇந்நேரம் பெய்விப்பேன்.—

யெகோவா மோசேயை நோக்கி, நீ அதிகாலையிலெழுந்துபோய்ப் பார்வோன்முன் நின்ற, அவனைநோக்கி, எனக்காராதீனசெய்ய என் னெசனங்களை அனுப்பிவிடு;—விடாதிருந்தால் இத்தருணத்தில் நான் உன்மேலும், உன் பணிவிடைக்காரர்மேலும், உன் சனங்களையும் கொன்னேனோயெனியினால் வாதிப்பேன்.—என் வல்லமையையுனக்குக்காண்பிக்கவும், என் நாமம் பூமியெங்கும் லெபிரகாசிக்கவும், உன்னைநிறுத்தினேன்.—நீ என் சனங்களைவிரோதித்து, அவர்களைப்போகவிடாமல், இன்னும் உன்னகங்காரத்தைக் காட்டுகியிருக்காய்.—எகிப்துத்தோன்றிய நான்முதல் இந்நாள் வரைக்கும் அதிலேபெய்யாத மிகவுட்கொடிய கல்மழையை நானேஇந்நேரம் பெய்விப்பேன்.—

யெகோவா மோசேயை நோக்கி, நீ அதிகாலையிலெழுந்துபோய்ப் பார்வோன்முன் நின்ற, அவனைநோக்கி, எனக்காராதீனசெய்ய என் னெசனங்களை அனுப்பிவிடு;—விடாதிருந்தால் இத்தருணத்தில் நான் உன்மேலும், உன் பணிவிடைக்காரர்மேலும், உன் சனங்களையும் கொன்னேனோயெனியினால் வாதிப்பேன்.—என் வல்லமையையுனக்குக்காண்பிக்கவும், என் நாமம் பூமியெங்கும் லெபிரகாசிக்கவும், உன்னைநிறுத்தினேன்.—நீ என் சனங்களைவிரோதித்து, அவர்களைப்போகவிடாமல், இன்னும் உன்னகங்காரத்தைக் காட்டுகியிருக்காய்.—எகிப்துத்தோன்றிய நான்முதல் இந்நாள் வரைக்கும் அதிலேபெய்யாத மிகவுட்கொடிய கல்மழையை நானேஇந்நேரம் பெய்விப்பேன்.—

யெகோவா மோசேயை நோக்கி, நீ அதிகாலையிலெழுந்துபோய்ப் பார்வோன்முன் நின்ற, அவனைநோக்கி, எனக்காராதீனசெய்ய என் னெசனங்களை அனுப்பிவிடு;—விடாதிருந்தால் இத்தருணத்தில் நான் உன்மேலும், உன் பணிவிடைக்காரர்மேலும், உன் சனங்களையும் கொன்னேனோயெனியினால் வாதிப்பேன்.—என் வல்லமையையுனக்குக்காண்பிக்கவும், என் நாமம் பூமியெங்கும் லெபிரகாசிக்கவும், உன்னைநிறுத்தினேன்.—நீ என் சனங்களைவிரோதித்து, அவர்களைப்போகவிடாமல், இன்னும் உன்னகங்காரத்தைக் காட்டுகியிருக்காய்.—எகிப்துத்தோன்றிய நான்முதல் இந்நாள் வரைக்கும் அதிலேபெய்யாத மிகவுட்கொடிய கல்மழையை நானேஇந்நேரம் பெய்விப்பேன்.—

யெகோவா மோசேயை நோக்கி, நீ அதிகாலையிலெழுந்துபோய்ப் பார்வோன்முன் நின்ற, அவனைநோக்கி, எனக்காராதீனசெய்ய என் னெசனங்களை அனுப்பிவிடு;—விடாதிருந்தால் இத்தருணத்தில் நான் உன்மேலும், உன் பணிவிடைக்காரர்மேலும், உன் சனங்களையும் கொன்னேனோயெனியினால் வாதிப்பேன்.—என் வல்லமையையுனக்குக்காண்பிக்கவும், என் நாமம் பூமியெங்கும் லெபிரகாசிக்கவும், உன்னைநிறுத்தினேன்.—நீ என் சனங்களைவிரோதித்து, அவர்களைப்போகவிடாமல், இன்னும் உன்னகங்காரத்தைக் காட்டுகியிருக்காய்.—எகிப்துத்தோன்றிய நான்முதல் இந்நாள் வரைக்கும் அதிலேபெய்யாத மிகவுட்கொடிய கல்மழையை நானேஇந்நேரம் பெய்விப்பேன்.—

யெகோவா மோசேயை நோக்கி, நீ அதிகாலையிலெழுந்துபோய்ப் பார்வோன்முன் நின்ற, அவனைநோக்கி, எனக்காராதீனசெய்ய என் னெசனங்களை அனுப்பிவிடு;—விடாதிருந்தால் இத்தருணத்தில் நான் உன்மேலும், உன் பணிவிடைக்காரர்மேலும், உன் சனங்களையும் கொன்னேனோயெனியினால் வாதிப்பேன்.—என் வல்லமையையுனக்குக்காண்பிக்கவும், என் நாமம் பூமியெங்கும் லெபிரகாசிக்கவும், உன்னைநிறுத்தினேன்.—நீ என் சனங்களைவிரோதித்து, அவர்களைப்போகவிடாமல், இன்னும் உன்னகங்காரத்தைக் காட்டுகியிருக்காய்.—எகிப்துத்தோன்றிய நான்முதல் இந்நாள் வரைக்கும் அதிலேபெய்யாத மிகவுட்கொடிய கல்மழையை நானேஇந்நேரம் பெய்விப்பேன்.—

யெகோவா மோசேயை நோக்கி, நீ அதிகாலையிலெழுந்துபோய்ப் பார்வோன்முன் நின்ற, அவனைநோக்கி, எனக்காராதீனசெய்ய என் னெசனங்களை அனுப்பிவிடு;—விடாதிருந்தால் இத்தருணத்தில் நான் உன்மேலும், உன் பணிவிடைக்காரர்மேலும், உன் சனங்களையும் கொன்னேனோயெனியினால் வாதிப்பேன்.—என் வல்லமையையுனக்குக்காண்பிக்கவும், என் நாமம் பூமியெங்கும் லெபிரகாசிக்கவும், உன்னைநிறுத்தினேன்.—நீ என் சனங்களைவிரோதித்து, அவர்களைப்போகவிடாமல், இன்னும் உன்னகங்காரத்தைக் காட்டுகியிருக்காய்.—எகிப்துத்தோன்றிய நான்முதல் இந்நாள் வரைக்கும் அதிலேபெய்யாத மிகவுட்கொடிய கல்மழையை நானேஇந்நேரம் பெய்விப்பேன்.—

வுக் கொடியவைகளாயிருந்தன. எகிப்துதேசத்தார் தோன்றினதுமுதலாக அதிலிப்படியொரு பொழுது மிருக்கவில்லை.—எகிப்துதேசமெங்கும் உருவெளியிலிருந்த மனிதரையும், மிருகங்களையும் கல்மழையழித்தது: அந்தக் கல்மழை வயல்வெளியிலுள்ள பயிர்வகைகளையாவையும் அழித்தது. வெளியிலுள்ள மரங்களையாவையும் முறித்தது.—

இஸரவேல் சந்ததியாரிருந்த கோஷென்நாட்டி உசலேமாத்நிரல் கல்மழையில்லை.

பார்வோன்மோசேயையும், ஆரோனையும், வர உள அழைத்து, நான் இப்பொழுதுபாவஞ்செய்தேன். யெகோவா நீதியுள்ளவர். நானும் என்சனங்களுந் துன்மார்க்கர்.—போதும். தேவ இடிமுழக்கம் உய்கமுங் கல்மழையும் ஒழியும்படி, யெகோவாவைநோக்கிப் பிரார்த்தனைசெய்யுங்கள். நானும் சனைப்போகவிடுவேன். இனியுங்களுக்குத்தடையில்லையென்றுசொல்லு;—மோசே அவனை உசலேநோக்கி, நான் நகரத்திலிருந்து புறப்பட்டவுடனே. என்கைகளை யெகோவாவுக்குநேரே விரிப்பேன். இடிமுழக்கம் நின்றபோம். கல்மழைஇனிப்பெய்யாத. அதனால்பூமி யெகோவாவுடையதென்பதை நீர்நிறுத்தொன்றி.—ஆகியிலும்நீரும், உம்முடைய பணிவிடைக்காரரும், தேவனாகிய யெகோவாவுக்கு அப்பொழுதும் பயப்படமாட்டீர்களென்றறிவேனென்றான்.—அக்காலத்தில் வாற்கோதுமைகதிர்விட்டகும், சணல்பூத்துப் பொகுட்டாயுமிருந்தபடியால்,—சணலும் வாற்கோதுமைப்பயிரும் அகழிக்கப்பட்டன. கோதுமையுங் கம்பும் முனையதிருந்ததால் அவைகள் அழிக்கப்பட்டன.—மோசே பார்வோனைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டதென்கைகளை யெகோவாவுக்குநேரேவிரிக்க, இடிமுழக்கமுங் கல்மழையும் நின்றன. மழையும் பூமியிலே பெய்யாமற்போயிற்று.—இப்படி மழையுங் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றபோனதைப் பார்வோன் கண்டபொழுது, அவனும் அவன் பணிவிடைக்காரரும் பின்னும் பாவஞ்செய்து, தங்கள் இருதயத்தைக்கடினப்படுத்தினார்கள்.—யெகோவா மோசேயைக்கொண்டு சொல்லியபடி, பார்வோனுடைய இருதயங் கடினமாக்கப்பட்டது. அவன் இஸரவேல் சந்ததியாரைப் போகவிடவில்லை.

வி. அதிகாரம்.

க. மோசே விட்டில்களைக்குறித்து எச்சரித்தல்: எ. பார்வோனுடைய பணிவிடைக்காரர் அவனுக்குப் புத்திசொல்லல்: யெ. விட்டில்கள் தோன்றுதல்: யெ. பார்வோன் மோசேயைவேண்டிக்கொள்ளல்: உச. அந்தகாரமூடல்: உச. பார்வோன் மோசேயுடன் கடைசியாய்ச்சம் பாவுத்தல்.

யெகோவா மோசேயைநோக்கி, பார்வோ

(யெ) அதி.ச.உய. (யெ) ரோ.க.யெ. க.பேதுரு.உ.க. (உச) அதி.எ.உக. (உஉ) வெளி.யெ.உக. (உக)யோச. யெ.க. ஏசா.கூ.கூ. எசே.க.கூ.உ.உ. வெளி.அ.எ. (உரு) சங்.ா.கூ.கூ. (உச) அதி.அ.உஉ ஏசா.கூ.உ.ய.அ. யெ. (உஎ) அதி.யெ.யெ. புல.க.யெ. தாணி.க.யெ. (உஅ) அப.அ.உச. (உக) க.இரா.அ.உஉ.கூ. சங்.ா.சகூ.க. ஏசா.க.யெ. சங்.உச.க. க.கொரி.யெ.உச.உ.அ. (கூ) ஏசா.உக.யெ.—(வி) அதி.க. அதி.எ.ச.

னுடைய சமூகத்தில் இந்த அடையாளங்களை நான் காட்டும்படிக்கும்; நானே யெகோவாவென்பதை, நீங்களும் அறிந்துகொள்ளும்படிக்கும்;—எகிப்திலே நான் நடப்பித்தவைகளையும், அவர்கள் மத்தியிலே நான் செய்த அற்புதங்களையும், நீ உன்புத்திரபெளத்திரருடையசெவியில் ஏறவிவரித்துச்சொல்லும்படிக்கும்; அவனுடைய இருதயத்தையும், அவன்பணிவிடைக்காரருடைய இருதயத்தையும் கடினப்படுத்தினேன்; ஆறாவது அவனிடத்திற் போவென்றார்.—மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்திற்சென்று, அவனை நோக்கி, என்சமூகத்தில் உன்னை நீ தாழ்த்த எதுவரைக்கும் மறுப்பாய். எனக்காராதனைசெய்ய என்சனங்களையனுப்பிவிடு.—என் சனங்களை யனுப்பிவிடாமல், மறுப்பாயாகில், நான் நாளை உன்னெல்லையில்விட்டிலைவரப்பண்ணுவேன்.—உன்பிதாக்களும், உன்பிதாக்களுடைய பிதாக்களும், பூமியின் தோற்றமுதல் இந்நாள்வரைக்கும், அப்படிப்பட்டவைகளைக் கண்டிருக்க மாட்டார்கள்.—பூமியைக் கணக்கூடாதபடிக்கு அவைகள் அதிள் முகத்தைமுடி, கல்மழைக்குத்தப்பி, உங்களிடத்திலே மிஞ்சியிருந்தவைகளைப்படுத்திப்பதமன்றி, வெளியிலே தளிர்க்கும் உங்கள் சகலவிருட்சங்கையுந் தின்றுவிடும். உன்வீடுகளும், உன் பணிவிடைக்காரருடைய வீடுகளும், எகிப்தியருடைய வீடுகளயாவும், அவைகளால் நிறையுமென்று, எபிரேயரின் தேவனாகிய யெகோவா சொன்னாரென்பதாகச் சொல்லி, அவன் திரும்பிப் பார்வோனைவிட்டுப் புறப்பட்டான்.

எ பார்வோனுடைய பணிவிடைக்காரர் அவனை நோக்கி, எதுவரைக்கும் இந்நமனுஷன்மக்கொரு கண்ணியாயிருப்பான். தங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய அந்தமனிதரையனுப்பிவிடும். எகிப்து அழிந்துபோயிற்றென்பதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள்.—பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்திற்சென்றும்படி அழைக்கப்பட்டார்கள். அப்பொழுது அவன் அவர்களைநோக்கி, நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனைசெய்யப்போங்கள். ஆரார்போகிறவர்களென்றுகேட்க;—மோசே, யெகோவாவுக்கு உற்சவங்கொண்டாட வேண்டியிருப்பதினால், நாங்கள் எங்களாடுமாதெனச் சேர்த்துக்கொண்டு, எங்களினோரோடும், முதியோரோடும், எங்கள் புத்திரர்களோடும், புத்திரிகளோடும், போகவேண்டுமென்று சொல்ல;—அவன் அவர்களுடனே, எச்சரிக்கையாயிருங்கள். உங்களுக்குத் தீங்குநேரிடும். நான் உங்களையும், உங்கள் குழந்தைகளையும், எப்படிவிடுவேனோ, அப்படியே யெகோவாவும், உங்களோடிருப்பாராக. அப்

படியோ அல்ல.—புருஷராகிய நீங்களேபோய், யெகோவாவுக்காராதனைசெய்யுங்கள். இறையே நீங்கள்விரும்பிக் கேட்டீர்களென்றுசொன்னான்: அவர்கள் பார்வோனுடைய சமூகத்தில் நின்றாந்தரத்திலிடப்பட்டார்கள்.

யெகோவாமோசேயைநோக்கி, விட்டில் யெகோவாவுக்குத் தேசத்தின்மேல்வந்து அத்தேசத்திலே கல்மழைக்கு அழியாதிருக்கிற பயிர்வகைகளையாவையும் பட்சிக்கும்படி, எகிப்துதேசத்தின்மேல் உன்சையை ஒங்கென்றார்.—மோசேயும் எகிப்து தேசத்தின்மேல் தன் கோலையொங்கினான். பின்பு யெகோவா அன்றுபகல்முழுவதும், அன்றிராமுழுவதும் கீழ்க்காற்று அத்தேசத்தின்மேல் வீசப்பண்ணினார். விடியற்காலத்தில் கீழ்க்காற்று விட்டில்களைக் கொண்டுவந்தது.—விட்டில்கள் எகிப்துதேசம்முழுதும்பரந்து எகிப்தின் எல்லைகளெங்கும் நெருங்கின. இத்தனைகொடுமையாய் விட்டில்கள் இதற்குமுன்னுமில்லைப்பின்னும்மில்லை.—தேசம் இருளடையத்தக்கவிடதாய் அவைகள்பூமியின்முகம் முழுவதையும்முடி, கல்மழையினால் அழியாதிருந்த நிலப்பயிர்வகைகளையாவையும், மரங்களின் கனிகளையாவையும், பட்சித்தன. எகிப்து தேசமெங்குமுள்ள மரங்களிலும், வயல்வெளியிலுள்ள பயிர்வகைகளிலும், பசுமையானதொன்றும் மிஞ்சியிருக்கவில்லை.

பார்வோன் விரைவாய், மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, நான் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கும், உங்களுக்கும்விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்.—இந்த ஒருமுறைமாத் திரம் என்பாவத்தைமன்னித்து, உங்கள் தேவனாகிய யெகோவா, இந்நமரணத்தை மாத் திரம் எனக்குவிலக்கும்படி, அவரைநோக்கிப்பிரார்த்திக்கும்பொருட்டு, உங்களை இரந்துநிற்கிறேன் என்றான்.—அவன் பார்வோனைவிட்டுப்புறப்பட்டு யெகோவாவைப் பிரார்த்தித்தான்.—அப்பொழுது யெகோவா மிகவும் உரத்த மேல்காற்று வீசும்படிசெய்ய, அது விட்டில்களைச்செங்கடவில் வீசினது. எகிப்தின் எல்லையெங்கும் ஒருவிட்டிலாகிலும் மீந்திருக்கவில்லை.—யெகோவா பார்வோனின் இருதயத்தைக்கடினப்படுத்தினார்; அவன் இஸரவேல்சந்தியாரைவிடவில்லை.

அப்பொழுது யெகோவா மோசேயை உகநோக்கி, வானத்துக்குநேரே உன்சையையொங்கு. எகிப்துதேசத்தில் இருளுண்டாகும். அந்த இருள் பரிசிக்கத்தக்கதாயிருக்குமென்றார்.—மோசே வானத்துக்குநேரே தன் சையையொங்குகினான். எகிப்து தேசத்தின்மேல் மூன்றுநாளாவும் கனத்த இருளுண்டாயிருந்தது.—மூன்றுநாள் எளவும் ஒருவரையொருவர்காணவும், ஒருவன்

(உ) உபா.ச.யி. யோவே.க.க. (க) க.இரா.உ.க.உ.ய. யோபு.ச.உ.க. யா.ச.யி. க.பேதரு.இ.க. (ச) வெளி.க.க. (சு) வச.யி.இ. அதி.க.உ. யோவே.க.ச. அதி.அ.க.உ.க. (எ) அதி.உ.க.க.க. (யெ) அதி.எ.ய.க. (யி) யோவே.உ.உ (யி) வச.க. (யசு) அதி.க.உ.எ. (யெ) அதி.க.உ.அ. க.இரா.ய.க.க. (யக) யோவே.உ. உ. (உய) அதி.ச.உ.ய. அதி.ய.க.ய. (உக) அதி.க.உ.உ. (உஉ) சங்.ா.இ.உ.அ. (உக) அதி.அ.உ.உ.

தன்னிடத்தைவிட்டு எழும்பவுமில்லை. இலரவேல் சந்ததியார்சகலருக்கும், அவரவர்வாசல் தலங்களில் வெளிச்சமிருந்தது.

௨௪ அப்பொழுதுபார்வோன்மோசேயை அழைப்பித்து, நீங்கள்போய் யெகோவாவுக்காராதனை செய்யுங்கள். உங்கள் குழந்தைகளும் உங்களுடனேபோகலாம். உங்கள் ஆமொடுகள்மாத்திரம் நிறுத்தப்படவேண்டுமென்று சொல்லலு;

௨௫ மோசே, எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பலிகளையும் தகனபலிகளையுமிடம்படி, நீர் அவைகளையும் எங்கன்கையிலேதரவேண்டும்.—

௨௬ காங்கன்போய்ச் சேருமிடத்தில் இன்னதினால் யெகோவாவுக்காராதனைசெய்யவேண்டுமென்பதை அறியாததினால், எங்கள் மிருகசெந்துக்களும் எங்களுடனே வரவேண்டும். எங்கள் தேவனாகிய யெகோவாவுக்காராதனை செய்யும்படி, அவைகளிலெல்லகவேண்டும். ஒரு குளம் உடையும் பின்வைக்கலாகாதென்றன்.—யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்.

௨௭ இலரவேல் அவனவர்களைப்போகவிடவில்லை.—பார்வோன் இவனைநோக்கி என்னைவிட்டகன்றுபோ. நீ இனி என் முகத்தைக்காண்படி எச்சரிக்கையாயிரு. நீ திரும்ப என்முகத்தைக்காணுநீர் உகதினத்திற்சாவாயென்றுசொல்லலு;—மோசே, நன்றாய்ச்சொன்னீர். இனியொருபொழுதும், உம்முடையமுகத்தைக் காணமாட்டேனென்றான்.

யக. அதிகாரம்.

௧. இலரவேல் எகிப்தியரிடத்தில் திரவியங்கேட்டுவாங்கும்படி யெவன் கட்டளையிடல்: ௪. தலைப்பிள்ளைகளைக்கொல்வேனென்றுமுன்னறிவித்தல்.

யெகோவாமோசேயைநோக்கி, இன்னுமொருவாதையைப் பார்வோன்மேலும், எகிப்தின்மேலும்வரப்பண்ணுவேன். அதற்குப்பின் அவனுக்களை இவ்விடத்தினின்றும்போகவிடவான். போகவிடும்பொழுது இவ்விடத்தினின்றும் உங்களை முழுமையுந்துரத்திவிடவான்.—ஒவ்வொருவனும் அவனவன்அயலானிடத்திலும், ஒவ்வொருநத்தியும் அவனவன் அயலானிடத்திலும், வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையுங்கேட்கும்படி சனங்களுக்குச்சொல்லென்றார்.—

௨ யெகோவா, சனங்கள்மேல் எகிப்தியருக்குத்தையுண்டாகும்படி செய்தார். மேலும்மோசேயென்பவன் எகிப்துதேசத்திலேபார்வோனுடைய பணிவிடைக்காரரின் பார்வைக்கும், சனங்களின்பார்வைக்கும், மிகவும் பெரியவலயுக்காணப்பட்டான்.

௩ மோசே, யெகோவாவானவர், அத்தரத்திரியில் காண் எகிப்தின்மத்தியில் புறப்பட்டுப்போக, —சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பார்வோன் தலைப்பிள்ளைமுதல், திரிகையினருகிவிருக்கும் பணிவிடைக்காரியின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்துதேசத்திலுள்ள முதற்பேற்றினத்தும், மிருகங்களில் தலையிற்றினத்தும், இறந்துபோமென்று சொல்லியிருக்கிறாரென்றதுமன்றி, —எகிப்து தேசமெங்கும் முன்னும் பின்னும் ஒருகாலத்திலுமில்லாத பெரிய புலம்பலுண்டாகும்.—இலரவேல்சந்ததியார் எவர்களுக்குள்ளும் விமனிதருக்காகிலும், மிருகங்களுக்காகிலும், விரோதமாக ஒருநாயுந் தன் நாவை அசைக்காது. அதினால் எகிப்தியருக்கும், இலரவேலருக்கும், யெகோவா வேற்றுமை உண்டெண்ணிரென்பதை, நீங்களறிந்துகொள்வீர்கள்.—அப்பொழுது உம்முடைய பணிவிடைக்காரராகிய, இவர்களைல்லாரும் என்னிடத்தில்வந்துபணிந்து, நீர் உம்முடைய அடியாராகிய சனங்கள் யாவரையும்கொண்டு புறப்படுமென்று சொல்லுவார்கள். அதன் பின்புறப்படுவேனென்றுஞ்சொல்லி உக்கிரகோபத்துடனே பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.

யெகோவாமோசேயைநோக்கி, எகிப்துதேசத்தில் என்னால்மிகுதியாய் அற்புதங்கள்நடத்தப்படும்படி, பார்வோன் உங்களுக்குச்செவிகொடுக்கமாட்டானென்றுசொல்லியிருந்தார்.—மோசேயும், ஆரோனும், இந்த அற்புதங்கள் யாவையும் பார்வோன் சமூகத்திற் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக்கடினப்படுத்தினார்; அதினால் அவன் தன் தேசத்தினின்றும் இலரவேல் சந்ததியாரைப்போகவிடவில்லை.

யெகோவாமோசேயைநோக்கி, எகிப்துதேசத்தில் என்னால்மிகுதியாய் அற்புதங்கள்நடத்தப்படும்படி, பார்வோன் உங்களுக்குச்செவிகொடுக்கமாட்டானென்றுசொல்லியிருந்தார்.—மோசேயும், ஆரோனும், இந்த அற்புதங்கள் யாவையும் பார்வோன் சமூகத்திற் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக்கடினப்படுத்தினார்; அதினால் அவன் தன் தேசத்தினின்றும் இலரவேல் சந்ததியாரைப்போகவிடவில்லை.

யெகோவாமோசேயைநோக்கி, எகிப்துதேசத்தில் என்னால்மிகுதியாய் அற்புதங்கள்நடத்தப்படும்படி, பார்வோன் உங்களுக்குச்செவிகொடுக்கமாட்டானென்றுசொல்லியிருந்தார்.—மோசேயும், ஆரோனும், இந்த அற்புதங்கள் யாவையும் பார்வோன் சமூகத்திற் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக்கடினப்படுத்தினார்; அதினால் அவன் தன் தேசத்தினின்றும் இலரவேல் சந்ததியாரைப்போகவிடவில்லை.

௨௨. அதிகாரம்.

௧. வருஷத்தின்முதல்மாநாதிமம்: ௩. பஷ்கா உற்சவம் ஏற்படுத்தல்: ௨. அதின் முறையுரைத்தல்: ௩. புளிப்பில்லாத அப்பம்புசித்தல்: ௪. முதியோருக்கு மோசே கட்டளையிடல்: ௫. எகிப்தியரின் தலைப்பிள்ளைகளையும் மிருகங்களின் தலையிற்றுகளையும்கொல்லல்: ௬. இலரவேல் புறப்படுத்தல்: ௭. அவர்களின்தொகை: ௮. அவர்கள் எகிப்தில் வசித்த காலவளவு: ௯. பஷ்கா உற்சவத்தின் போசனவிதி.

யெகோவா எகிப்துதேசத்தில் மோசேயையும் ஆரோனையும்நோக்கி, —இந்தமாதம் உங்களுக்குப் பிரதானமாதம்; வருஷத்தின் முதல்மாதம்.

நீங்கள் இலரவேல் சபையார் யாவரையும் நோக்கி, இந்தமாதம் பத்தாந்தினத்தில் வீட்டுத்தலைவர், வீட்டுன்றுக்கு ஆட்டுக்குட்டியொன்றாக, ஒவ்வொருவரும், ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொள்ளக்கடவர்.—ஒரு வீட்டில் ஆட்டுக்குட்டியைப்புசிப்பதற்கு ஆள்குறையுமிடத்தில், அவனும், அவன் அயல்வீட்டுக்காரனும், ஒன்றை எடுத்துக்கொள்ளக்கடவர்கள். ஆள்களின்தொகைக்கும், அவரவர் போசனத்தி

(௨௪) அதி.௨௪.௪.௪. (௨௫) எபி.யக.௨௪.—(யக. அதி. ௧.) அதி.௨௨.௩௧.௩௩.௩௬. (௨) அதி.௨௨.௩௩. (௩) அதி. ௨௨.௩௪. சங்.௩௧.௪௧. (௪) அதி.௨௨.௨௨.௨௬.௨௬. ஆமோ.௩.௨௪. (௫) ஆமோ.௪.௨. (௬) அதி.௨௨.௩௩. ஆமோ. ௩.௨௪. (௭) அதி.௨.௨௨. (௮) அதி.௨௨.௩௩. க.இரா.௨.௨.௨. (௯) அதி.௩.௨. அதி.௨.௧. அதி.௨.௧. (௧௦) அதி.௨.௨.௨.௨. ரோ.௨.௨. ரோ.௨.௨.—(௨௨. அதி. ௨.) அதி.௨.௨.௨. ௨.௨.௨.௨.

ணவுக்குந்தக்கதாய், ஆட்டுக்குட்டியின்தொகையைப் பார்த்துக்கொள்ளவேண்டும்.—அந்த ஆட்டுக்குட்டி, குற்றமற்ற ஒருவருஷத்துக்கடாவாயிருக்கவேண்டும். செம்மறியாகெளிவாவது, வெள்ளாகெளிவாவது, தெரிந்துகொள்ளலாம்.—அதை இரந்தமாதம் பதினொன்றினம்வரைக்குங் கட்டிவைத்து, இஸரவேலரினம் ஒவ்வொரு சபையாருஞ் சாயங்காலத்தில் அதைச்சேதித்து, அதினிரத்தத்திலெடுத்து, தாங்கள்புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்காவிரண்டிலும், மேற்படியிலுந் தெளிக்கக்கடவர்கள்.—அவ்விரவில் அதன் மாசிசத்தை நெருப்பில்வாட்டி, புளிப்பில்லாத அப்பத்தோடும், கசப்பான இலைக்கறியோடும், அதைப் புசிக்கக்கடவர்கள்.—பச்சையாயும், சலத்தில் அவிக்கப்பட்டதாயுமல்ல, அதின்தலையையும் தொடைகளையும் அதிலுள்ளமற்றவைகளையும் நெருப்பில்வாட்டிப் புசிப்பீர்களாக.—அதிலொன்றையுமீ டியடிபற்காலமளவும், சேஷமாகவைக்கப்படாது. விடியற்காலத்தில் சேஷமாயிருந்தால், அக்கினியில் தகிக்கவேண்டும்.

அன்றியும், நீங்கள் உங்களிடைக்கச்சைக்கட்டிக்கொண்டும், உங்கள் செருப்புக்களைத்தொடுத்துக்கொண்டும், உங்கள் கைகளிலே கோல்களைப்பிடித்துக்கொண்டுமிருந்து, அதைப்புசிக்கக்கடவீர்கள். தீவிரமாய் அதைப்புசிக்கவேண்டும்

இது யெகோவாவினது பஷ்கா.—அவ்விரவிலே நான் என்கித்துதேசமெங்குஞ்சென்று, அதிலுள்ள மனிதரின் தலைப்பிள்ளைகளையும், யிருகங்களின் தலையீற்றுக்களையும் வைத்தது என்கித்தின்பிரபுகள்சகலரையும் தண்டிப்பேன். நானே யெகோவா.—நீங்களிருக்கிற வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்கு ஒரு அடையாளம். நான் அந்த இரத்தத்தைக்கண்டு, உங்களைக்கடந்துபோவேன். என்கித்து தேசத்தை அடிக்கும்பொழுது உங்கள்மேல் சங்கர வாதைவராது.—இரத்தினம் உங்களுக்குரூபகக்குறியாகும். இதில் உங்கள்தலைமுறைதோறும், யெகோவாவுக்கு உற்சவமொன்றை ஆசரிப்பீர்களாக. நித்திய நியமாக அதை ஆசரிப்பீர்களாக.—புளிப்பில்லாத அப்பத்தை, ஏழுநாளளவும், புசிக்கக்கடவீர்கள். முதலாம் நாளிலும், புளித்தமாவையுங்கள்வீடுகளில் நின்றும் நீக்கவேண்டும். முதல்நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம்புசிக்கும் எவனும் இஸரவேலரிருந்து சேதிக்கப்படுவான்.—அன்றியும், முதலாம் நாளில் திருச்சபை கூடவேண்டும். ஏழாம்நாளிலுந் திருச்சபைகூடவேண்டும். அவைகளில் எவரும்போசைத்துக்கேற்றத்தைச்செய்வதன்றி, வேறொன்றையெயுஞ் செய்யக்கூடாது.—இந்நாளிலேயே நான்

உங்கள் சேனைகளை என்கித்துதேசத்தினின்றும் புறப்படச்செய்தபடியால், புளிப்பில்லாத அப்பத்தைப்புசிக்கும் உற்சவத்தை ஆசரிக்கக்கடவீர்கள். உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இரந்தநாளை ஆசரிப்பீர்களாக.

முதலாம்மாதம், பதினொன்றினத்தில், சாயங் யெகாலந்தொடங்கி, அந்தமாதம் இருபத்தோராந்தினத்தின் சாயங்காலம்வரைக்கும், புளிப்பில்லாத அப்பத்தைப் புசிக்கக்கடவீர்கள்.—ஏழுநாளளவும் உங்கள்வீடுகளிற் புளித்தமாக்காணப்படலாகாது. புளித்த எதையும் புசிக்குமெனும், பரதேசியானாலும், சதேசியானாலும், இஸரவேல் சபையிலிருந்து சேதிக்கப்படுவான்.—புளித்தயாதொன் டையும் நீங்கள் புசிக்கப்படாது. உங்கள் சகலவாசஸ்தலங்களிலும் புளிப்பில்லாத அப்பத்தைப் புசிக்கக்கடவீர்களென்பதாகச் சொல்லுங்களுள் று சொல்லியிருந்தார்.

மோசே இஸரவேலரின் முதியோர்யாவரையு உகம் அழைப்பித்து, உங்களுடும்பப்படி, ஆட்டுக்குட்டிகளைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஷ்காவைச்சேதித்து, ஈசோப்புக்கிளைகளின் கட்டை உடவாங்கிக் கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் தோய்த்துக் கிண்ணத்திலுள்ள இரத்தத்தை வாசல் நிலையின்மேல் விட்டத்திலும், நிலைக்காவிரண்டிலுந் தெளியுங்கள். விடியற்காலம்வரைக்கும் உங்களிலொருவரும் வீட்டுவாசலைவிட்டுப்புறப்படவேண்டாம்.—யெகோவா சென்று சென்று உகஎன்கித்தியரை அடிப்பார். வாசல்நிலைக்காவிரண்டிலும், நிலையின்மேல்விட்டத்திலும், இரத்தத்தைக்காணுமிடத்தில், யெகோவா, வதைப்பவர், அடிக்கும்படி உங்கள்வீடுகளில் வரவிடாமல், வாசற்படியைவிட்டுக் கடந்துபோவார்.—உங்களுக்கும், உங்கள்சந்தியாருக்கும், நித்திய உசநியமமாக நீங்கள் இதையே ஆசரிக்கக்கடவீர்கள்.—யெகோவா, தாம்வாக்குத்தத்தம்செய்த உடுபடி, உங்களுக்கு அளிக்குந்தேசத்திலே நீங்கள் போய்ச்சேர்ந்து, இந்த ஆராதனையைச்செய்து வருவீர்களாக.—அக்காலத்தில் இந்த ஆராதனை உங்களுக்குத்தென்று, உங்கள்பிள்ளைகள் உங்களிடத்தில்கேட்டால், யெகோவா என்கித்தியரை அடிக்கையில், என்கித்தியிருந்து இஸரவேல் சந்தியாராகிய நம்முடைய வீடுகளைக்கடந்து நம்மை இரட்சித்தார். இது யெகோவாவினது பஷ்காவென்னும் பவியென்று, நீங்கள் சொல்லவேண்டுமென்பதாகச்சொன்னான். அப்பொழுது சனங்கள் தலைவணக்கித் தொழுதுகொண்டார்கள்.—பின்பு இஸரவேல்சந்தியார் போய், யெகோவாவுடைய இரேசேக்கும், ஆரோணுக்குக்கட்டளையிட்ட படிசெய்தார்கள்: அப்படியேசெய்தார்கள்.

(௫) லேவி.உ.உ.யு. மல்.க.அ.யு. எபி.க.யு. க.பேதுரு.க.யு. (சு) லேவி.உ.க.௫. அதி.யெ.யெ. (அ) அதி.க.சு. உடு. உபா.யு.க. க.கொரி.௫.அ. (ய) அதி.உ.க.யு. (யெ) உபா.யு.க. (யெ) அதி.யெ.சு.௫. எண்.க.க.சு. அதி.சு.உ. (யு) அதி.யு.க.க. லேவி.உ.க.சு. (யெ) அதி.யு.க.க.எ. லேவி.உ.க.௫.சு. உபா.யு.க.அ. க.கொரி.௫.எ. ஆதி.யெ.யு. (யசு) லேவி.உ.க.எ.அ. (யெ) அதி.யு.க.க. (யு) லேவி.உ.க.௫. (யசு) உபா.யு.க. க.கொரி.௫.எ. எண்.க.யு. (உக) எண்.க.சு. எஸ்.ரு.க.உ.யெ. மத்.உ.சு.யு.யு. (உஉ) எபி.யெ.உ.அ. (உக) வச.யெ.யு. எசேக். க.க. வெளி.எ.க. வெளி.க.சு. க.கொரி.யெ. எபி.யெ.உ.அ. (உசு) அதி.யு.க.அ.யு.யோச.சு.சு. (உஅ) எபி.யெ.உ.அ.

உக அர்த்தநாத்திரியில் யெ கோ வா சிங்காசனத் தின்மேல் வீற்றிருக்கும்பார்வோனின்தலைப்பின் னைமுதல், சிறைச்சாலையிலிருக்குஞ் சிறைப்பட்டோரின் தலைப்பின்னைவரைக்கும், எகிப்துதே சத்திலிருந்த முதற்பேறனைத்தையும், மிருகங்க கலின்தலையீற்றனைத்தையும் அடித்தார்.-பார்வோ னும், அவன் சகலபணிவிடைக்காரரும், எகிப் தியர் யாவரும், இரவிலே எழுந்திருந்தார்கள். பிரேதமில்லாத வீடொன்றுமில்லை. அதினால் எ கிப்திலே பெரிய புலம்பலுண்டாயிற்று.

கக இரவிலே அவன் மோசேயையும், ஆரோணே யும் அழைப்பித்து, நீங்களும், இஸரவேல்சந்த தியாரும் எழுந்து, என் சனங்களைவிட்டுப்புறப் பட்டுப்போய், நீங்கன் சொன்னபடி, யெ கோ உவாவுக்காராதனைசெய்யுங்கன்.—உங்களாமொடு களையும், நீங்கன் சொன்னபடி, ஒட்டிக்கொண் டுபோங்கன். என்னையும் ஆசீர்வதியுங்களென் னகருன்.—எகிப்தியர், நாங்களைல்லாரும் இறந்து போனோமேயென்றுசொல்லத்தீவிரமாய் அந்தச் சனங்களைத்தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர் களை மிகவுந் துரிதப்படுத்தினார்கள்.—சனங்கள் தாங்கள் பிசைந்தமாப்புளிக்குமுன் பாத்திரத்து டனே தங்கள் புடைவைகளிற்கட்டித்தோளில் கெடுபோட்டுக்கொண்டுபோனார்கள்.—மோசேசொல் வியிருந்தபடி, இஸரவேல்சனங்கள் எகிப்தியரி டத்தில் வெள்ளியுடைகையையும், பொன்னு டைமையையும், வஸ்திரங்களையும் கேட்டிருந் துதார்கள்.—யெ கோ வாவும், சனங்கள்மேல் எகிப்தியருக்குத் தயையுண்டாகும்படி செய்ததி னால், அவர்கள் இவர்களுக்குக்கொடுத்தார்கள்: இப்படி எகிப்தியரைக்கொன்றையிட்டார்கள்.

கௌ குழந்தைகளைத்தவிர, இஸரவேல்சந்ததியார் ஆ றிவட்டசம்புருஷர்கள் ராமேசேசை விட்டுப்புறப் பட்டு, கால்நடையாய்ச் சக்கோத்திற்சேர்ந்தார் கள்.—அவர்களுடனே அந்நியசனங்களனைகரு மன்றி மிருகியான ஆமொடுமுதலான மிருகங்க ளும்போயின.—எகிப்திலிருந்து அவர்கள்கொண் டெவந்தபிசைந்த மாப்புளியாகிருந்தபடியால், அவர்கள் புளிப்பில்லாத அப்பம் சுட்டார்கள். அவர்கள் எகிப்தினின்றும் தரிக்கவிடப்படாமல் புறப்பட்டதினால், தங்கள் வழிக்கு வேறேதும், ஆகாரம் ஆயத்தம்பண்ணிக்கொள்ளவில்லை.

சடு இஸரவேல்சந்ததியார் எகிப்திலே நானூற்று சக முப்பதுவருஷம் வாசம்பண்ணினார்கள்.—நா ணூற்றுமுப்பதாம் வருஷாந்தத்தில், யெ கோ வாவின் சேனைகளெல்லாம், எகிப்துதேசத்தை சட விட்டுப்புறப்பட்டன.—யெ கோ வா அவர் களை எகிப்துதேசத்தினின்றும் புறப்படச்செய் ததினால், இது அவருக்கென்று ஆசரிக்கத்தக்க

இராத்திரியாயிற்று. இஸரவேல் சந்ததியாரெல் லாருந்தங்கள்தலைமுறைதோறும் ஆசரிக்கவேண் டிய யெ கோ வாவின் இராத்திரியிதவே.

யெ கோ வா மோசேயையும், ஆரோணையும் சக நோக்கி, பஷ்காவின்விதிப்பிரமாணமாவது, அந் நியனெருவனும் அதைப் புசிக்கப்படாது.—பச ணத்துக்குக்கொண்ட வெணவனுடைய அடி மைக்கும் நீ விருத்தசேதனம் பண்ணினபின்பு, அவனைப்புசிக்கலாம்.—எந்தப்பரதேசியும், கூ சடு லியாளும் அதைப் புசிக்கப்படாது.—ஒருவீட் சக டில்வைத்துப்புசிக்கிறதேயன்றி அந்த மாமிசத் தில் கொஞ்சமும் வீட்டினின்றும் வெளியே கொண்டிபோகப்படாது. அதில் ஒரு ஏழம்பை யும் முறிக்கப்படாது.—இஸரவேல் சபையாரெல் சள வாரும் அதை ஆசரிக்கவேண்டும்.—அந்நியனெச அருவன் உன்னிடத்தில்தங்கி, யெ கோ வாவுக் குப் பஷ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந் தால் அவனும், அவன் புத்திரர்யாவரும், விருத் தசேதனம்பண்ணப்படவேண்டும். பின்பு அவ னை ஆசரிப்பதற்குச் சமீபித்துச் சதேசியைப் போலிருப்பான். விருத்தசேதனமில்லாத ஒரு வனும் அதில்புசிக்கலாகாது.—சதேசிக்கும், உங் சக களிடத்திலேதங்கும்பரதேசிக்கும், விதிப்பிரமா ணமொன்றாயிருக்கவேண்டும் என்பதே யென் றார். இப்படி இஸரவேல்சந்ததியாரெல்லாருந் செய்தார்கள்.—யெ கோ வா மோசேக்கும், ஆ டு ரோனுக்கும் கட்டினையிட்டபடியே செய்தார் கள்.—அத்தினமே யெ கோ வா இஸரவேல்சந் டுக ததியாரைச் சேனைகளாய் எகிப்துதேசத்தினி ன்றும் புறப்படச்செய்தார்.

யக. அதிகாரம்.

க. முதற்பேறனைத்தையுந்தேவனுக்குப்பரிசுத்தப் படுத்தல்: க. எகிப்துதேசத்தினின்றும் விடுதலை பெற்றதற்கு ஓர்ரூபகக்குறி கற்பித்தல்: யக. முதற்பேறுகளைத் தேவனுக்குப் பரிசுத்தப்ப டத்தின விவரம்: யௌ. எகிப்திலிருந்து புறப் படுகையில் யோசேப்பினெலும்பையெடுத்தல்: உடு. பகலில் மேகஸ்தம்பத்தைக்கொண்டும் இ ரவில் அக்கினி ஸ்தம்பத்தைக்கொண்டும் தே வனவர்களுக்கு வழிகாட்டல்.

யெ கோ வா மோசேயைநோக்கி, -இஸரவேல் ச சந்ததியாருக்குள்ளும், மிருகங்களுக்குள்ளும், உ கருப்பத்தில் தோன்றும் முதற்பேறனைத்தையும் எனக்குப்பிரதிஷ்டைபண்ணவேண்டும்: அவை களென்னுடையவைகளென்றார்.

மோசேசனங்களைநோக்கி, நீங்கன் அடிமைத்த னத்திலிருந்தவாசஸ்தானமாகியஎகிப்தினின்றும் யெ கோ வா உங்களைக்கவைல்லமையினால் பு ற்ப்பட்டச்செய்தபடியால், அவ்விடத்தினின்றும்

(உக) அதி.யக.ச. அதி.யக.டு. (கல) அதி.யக.சு. (கக) அதி.யக.க. (கஉ) அதி.ய.உச. (கக) அதி.யக.அ. ஆதி.உய. க. (கச) அதி.அ.க. (கடு) அதி.க.உஉ. (கசு) அதி.க.உக. ஆதி.ய.டு.ய.ச. அதி.க.உஉ. (கௌ) ஆதி.ச.எ.யக. ஆதி. ய.உ.உ. ஆதி.ச.க.க. (கௌ) எண்.யக.ச. (கக) அதி.சு.க. அதி.யக.க. (சய) ஆதி.ய.டு.ய.க. (சஉ) உபா.யக.சு. (சச) ஆதி.ய.எ.ய.உ.ய.க. (சடு) லேவி.உ.உ.ய. (சசு) யோவா.யக.க.க.க. (சௌ) எண்.க.யக. (சஅ) எண்.க.யச. (டுக) அதி.ச.உ.உ.க.—(யக. அதி. உ.) வச.ய.உ.ய.க.ய.டு. லேவி.உ.எ.உச. ஓக்.உ.உ.க. (க) அதி.ய.உ.ச.உ. உபா. யக.க. அதி.ச.க. அதி.ய.உ.அ.

நீங்கிய இத்தினத்தைச் சிந்தையில்வைத்துக் கொள்ளுங்கள். புளிப்புள்ள அப்பத்தை நீங்கள் புசிக்கப்படாது.—ஆப்பிமாதத்தின் இத்தினத்தில் நீங்கள் புறப்பட்டீர்கள்.—பாலுந்தேனும் பெரு குகிற தேசத்தை யெகோவா உன்களிப்பே னென்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டீக்கொ ட்த்ததும், காணியர், எத்தியர், எமோரியர், ஈவியர், எபூசியரென்பவர்களுடைய வாசஸ்தானமு மாகியிருக்கிற தேசத்திற்கு உன்னை வரப்பண் ணுங்காலத்தில், நீ அந்தமாதத்தில் இந்தஆராதனை யைச்செய்வாயாக.—புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கவேண்டும். ஏழாமநாளி லெயெகோவாவுக்கென்று ஒரு உற்சவமுண்டாகும்.—அவ்வேழுநாளும் புளிப்பில்லாத அப்பத்தைப்புசிக்கவேண்டும். புளிப்புள்ள அப்ப முன்னிடத்திற்காணப்படலாகாது. உன்னெல்லையெங்கும் புளித்தமாவும் உன்னிடத்திற்காணப்படலாகாது.—அந்நாளில் நீ உன்புத்திரனை நோக்கி, நான் எகிப்தினின்றும் புறப்படுகையில், யெகோவா எனக்குச்செய்திருக்கிற காரியத்தினிமித்தம், இப்படி நடப்பிக்கப்படுகின்றதென்று சொல்லு.—யெகோவா அருளிய விதிப்பிரமாணம் உன் வாயிரக்கும்பொருட்டு, இது உன்கையிலே ஒரு அடையாளமாகவும், உன்கண்களுக்கிடையிலே ஒரு ஞாபகக்குறியாகவு மிருக்கக்கடவது. கைவல்லபத்தினால், யெகோவா உன்னை எகிப்தில்நின்றும் புறப்படச்செய்தாரே.—ஆகையால் நீ வருஷந்தோறும் காலக்கிரமப்படி, இந்நியமத்தை ஆசரித்துவரவேண்டும்.

யெகோவா தாம் உனக்கும், உன்பிதாக்களுக்கும், ஆணையிட்டபிரகாரம், உன்னைக்காணியிருடையதேசத்தில் சேரப்பண்ணி அதை உனக்களித்தபின்பு,—கருப்பத்தில் தோன்றும் முத்தம்பேறனைத்தையும், உன்னிடத்திலிருக்கிற மிருகங்களின் தலையீற்றனைத்தையும் யெகோவாவுக்குப்பிரதிஷ்டைபண்ணு. அவைகளிலுள்ள ஆணெல்லாம் யெகோவாவினுடையவைகள்.—கமுதையின் தலையீற்றுக்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைக்கொண்டு மீட்டுக்கொள்ளவேண்டும். மீட்காவிட்டால், அதின் கமுத்தை முறித்துவிடவேண்டும். மானிடனாகிய உன் பிள்ளைகளுக்குள் முதம்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளவேண்டும்.—பிற்காலத்தில் உன்புத்திரன், இடென்னைவென்று உன்னிடத்திற்கேட்டால், நாங்கள் அடிமைத்தனத்திலிருந்த வாசஸ்தானமாகிய எகிப்தினின்றும், எங்களை யெகோவா கைவல்லபத்தினாலேபுறப்படச்செய்தார்.—எங்களையனுப்பிவிடுவதற்குப் பார்வோன் உடன்படாததினால், யெகோவா எகிப்துதேசத்தில் மனிதருடையசேஷ்டபுத்திரர்முதல், மிருகங்களின் தலையீற்றுக்கள் வரைக்கும், முதற்

பேறுகளையாவையுஞ்சங்கரித்தார். ஆதலால் கருப்பத்தில் தோன்றும் முதம்பேறான ஆணெல்லாம் நான் யெகோவாவுக்குப்பலியடுகிறேன்; என் பிள்ளைகளில் முதம்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.—யெகோவா கைவல்லபத்தினால் எங்களை எகிப்தினின்றும் புறப்படச்செய்ததற்கு இது உன்கையிலடையாளமாகவும், உன்கண்களுக்கிடையிலே நெற்றிக்குறியாகவு மிருப்பதாகவேன்று, அவனிடத்திற்கு சொல்லவேண்டுமென்றான்.

பார்வோன், சனங்களை அனுப்பிவிட்டபின், யசனங்கள் யுத்தத்திலெதிர்த்தால், சஞ்சலப்பட்டு எகிப்துக்குத்திரும்பவும் கூடுமென்று தேவன் பெய்ஸ்தியர்நேசஞ்சபடி மாயிருந்தும் அதின்வழியாலே தேவன் அவர்களை நடத்தாமல், செங்கடலோரத்தில் வனத்தின்வழியாய்ச்சுற்றி நடக்கச்செய்தார்.—இலரவேல் சந்ததியார் எகிப்து யசுதேசத்தினின்றும் அணியணியாய்ப்புறப்பட்டுப் போனார்கள்.—யோசேப்பு இலரவேல் சந்ததியாரைநோக்கி, தேவன் உங்களைக்கடாட்சிப்பார். அப்பொழுது என்னெலும்புகளை இங்கிருந்து கொண்டுபோங்கென்றுசொல்லி, அதற்கு அவர்களைக்கொண்டு ஆணை இடுவித்திருந்தபடியால், மோசே யோசேப்பினுடைய எலும்புகளையெடுத்துக்கொண்டுபோனான்.

அவர்கள் சுக்கோத்தினின்றும்பிரயாணப்பட்ட உடு, வனத்தினெல்லையிலுள்ள ஏதாமிலே பாளய மிறங்கினார்கள்.—யெகோவா அவர்களை இர உகவும்பகலும் நடத்தும்பொருட்டு, பகலில் அவர்களைவழிநடத்தமேகத்தூணிலும் இரவில் அவர்களுக்குவெளிச்சங்காட்ட அக்கினித் தூணிலிருந்து அவர்களுக்குமுன்சென்றார்.—அவர், பக உவில்மேகத்தூணையும், இரவில் அக்கினித்தூணையும், சனங்களுக்குமுன்னின்றும் அகற்றவில்லை.

யச. அதிகாரம்.

க. தேவன் இலரவேலருக்கு வழிகாட்டல்: டி. பார்வோன் அவர்களைத்தொடர்ந்தல்: டி. இலரவேலர்புலம்பல்: யசு. மோசே அவர்களைத்தேற்றல்: யசு. தேவன் மோசேக்குப் போதித்தல்: யசு. தூதனும் மேகஸ்தம்பமும் இலரவேலருக்குப்பின்னாத்தல்: உசு. மோசேசமுத்திரத்தைப்பிரித்தல்: உசு. முன்னேபோன இலரவேலரை எகிப்தியர் தொடர்ந்தல்: உசு. எகிப்தியர்சமுத்திரத்திலமிழ்ந்தியழித்தல்.

யெகோவா மோசேயைநோக்கி,—நீங்கள் திரும்பியித்தோலுக்குஞ்சமுத்திரத்திற்கும் இடையிலே பாகால்சிபோனுக்கெதிரேயிருக்கிற பீயகிரோத்துக்குமுன்பாக இறங்கவும், அதற்கெதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்கவும் வேண்டுமென்று இலரவேல் சந்ததியாருக்குச் சொல்லு.—பார்வோன் இலரவேலரைக்குறித்

(ச) அதி.உசு.யசு. உபா.யசு.க. (ஓ) அதி.கூ.அ. அதி.யெ.உ.உ.உசு. (எ) அதி.யெ.யசு. (க) உபா.க.அ. உபா.யசு. யசு. நீதி.க.கூ. ஏசா.சகூ.யசு. மத்.உசு.ஓ. (யெ) லேவி.உ.எ.உசு. உபா.யசு.யசு (யசு) அதி.கூ.ச.உ.ய. (யச) உபா.க.உ.ய. யோசு.ச.க.உ.க. (யசு) வசு.க. (யெ) அதி.யசு.யசு.யெ. உபா.யெ.யசு. அதி.யசு.உ. (யசு) ஆதி.ஓ.யெ.உ.உ. (உய) எண்.கூ.க. (உச) அதி.யசு.யசு.உசு. அதி.சய.கூ.அ.—(யச. அதி.உ.) அதி.யசு.யசு.

து, அவர்கள் தேசத்துக்குள்ளே அகப்பட்டிருக்கிறார்கள். வனம் அவர்களையடைத்துக்கொண்டதென்று சொல்லுவான்.—அப்பொழுது பார்வோன் அவர்களைத்தொடரும்படி, நான் அவன் இருதயத்தைக்கடினப்படுத்தி, நானே யெகோவா என்பதை எகிப்தியர் அறியும்பொருட்டு, பார்வோனாலும், அவனுடையசமஸ்தசேனைகளினாலும், என்மகத்துவம் விளங்கும்படி செய்வேனென்றுசொன்னார். அவர்கள் அப்படியே செய்தார்கள்.

கி சனங்களோடிப்போய்விட்டார்களென்று எகிப்தின் இராசனுக்குத்தெரிவிக்கப்பட்ட; அவர்களுக்குமாறாகப் பார்வோனும், அவனுடையபணிவிடைக்காரரும், மனம்பேதித்து, நமக்கூழியஞ்செய்யாமல், இஸரவேலர்போரும்படி காம்விட்டதேதென்றார்கள்.—அவன் தன்னிரதத்தை ஆயத்தப்படுத்தி, தன்சனங்களைச் சேர்த்துக்கொண்டு

போனான்.—எவன் தெரிந்தெடுத்த அறுநூற்றாதங்களையன்றி, எகிப்திலுள்ள இரதங்களையாவும், அவைகளைவற்றினுஞ்சாரதிகளும், வரப்பண்ணிக்கொண்டுபோனான்.—யெகோவா, எகிப்தின் இராசனாகிய பார்வோனுடைய இருதயத்தைக்கடினப்படுத்தினார். அவன் இஸரவேல்சந்ததியாரைப்பின்தொடர்ந்தான். இஸரவேல்சந்ததியார் மிகுந்த வல்லமையுடன் புறப்பட்டுப்போனார்கள்.—எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும், இரதங்களோடும், குதிரைவீரரோடும், சேனைகளோடும், அவர்களைத்தொடர்ந்துபோய், சமுத்திரத்தினருகே பாகால்சிற்பொனுகெகிரேயிருக்கிற பீய்கிரோத்துக்குச்சமீபமாய்ப்பானயமிறங்கியிருக்கையில், அணுகினார்கள்.

ல பார்வோன் சமீபித்தபொழுது இஸரவேல்சந்ததியார் கண்களையேறிட்டுப்பார்த்து எகிப்தியர்தம்:ருக்குப்பின் வருகிறதைக்கண்டு மிகவும்பயந்தார்கள். இஸரவேல் சந்ததியார் யெகோவாவைநோக்கி ஒலமிட்டார்கள்.—அன்றியும் அவர்கள்மோசேயுடனே எகிப்திலே பிரேதக்குழிகளில்லையென்றே, வனத்திலம்ரணமடைய, எங்களை அழைத்துவந்தீர். நீரோங்களை எகிப்தினின்றும்புறப்பண்ணி எங்களுக்குப்படிச்செய்ததென்ன.—வனத்தில்சாவதிலும், எகிப்தியருக்கு ஊழியஞ்செய்வது எங்களுக்குநலம். நாங்கள் எகிப்தியருக்கு ஊழியஞ்செய்யவிடுமென்றிப்படி எகிப்திலே நாங்களும்மிடத்திற்சொல்லவில்லையா என்றார்கள்.

லக அப்பொழுது மோசே சனங்களைநோக்கி, பயப்படாதிருங்கள்; இன்றைக்கு யெகோவா உங்களுக்குச்செய்யுமிரட்சிப்பை நின்றுபாருங்கள். இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனியொறக்காமல் காண்பட்டீர்கள்.—

லச யெகோவா உங்களுக்காயுத்தப்பண்ணுவார். நீங்கள் அமைதியாயிருக்கொன்றான்.

யெகோவா மோசேயுடனே, நீ யென்னை யெனோக்கி ஒலமிடுகிறதென்ன. முன்செல்லுங்களென்று இஸரவேல் சந்ததியாருக்குச்சொல்லு. நீ உன்கோலையோங்கி, உன்கையைச்சமுத்திரத் தின்மேல்நீட்டிச் சமுத்திரத்தைப் பிரித்துவிடு. அப்பொழுது இஸரவேல்சந்ததியார் சமுத்திரத்தின்மத்தியில்உலர்ந்தரையிலேநடந்துபோவார்கள்.—எகிப்தியர் உங்களைத் தொடரத்தக்கதாக வளநானவர்களிருதயங்களை கடினப்படுத்தி, பார்வோனிடத்திலும், அவனிரதங்கள், குதிரைவீரர் முதலாகிய அவனுடைய சகல சேனைகளிடத்திலும், என்மகத்துவம் விளங்கும்படிசெய்வேன்.—இப்படிப் பார்வோனிடத்திலும், அவனிரதங்களிடத்திலும், குதிரைவீரரிடத்திலும் என்மகத்துவம்விளங்கும்பொழுது, நானே யெகோவாவென்பதை எகிப்தியர் உணருவார்களென்று சொன்னார்.

இஸரவேலரின் சேனைகளுக்கு முன்னடந்த யெகேவதாதானவர், விவகி அவர்களுக்குப் பின்னாகநடந்தார்.மேகத்தான் அவர்கள்சமுக்கத்திற்குவிவகிப்போய்ப் பின்னேநின்றது.—அது எகிப்திய உயிரின்சேனையும் இஸரவேலரின்சேனையும் இராமுமுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகளின்மத்தியில்வந்தது. அதற்கு மேகமும் அந்தகாரமுமாயிருந்தது, இத்தற்கோ இரவிலும் வெளிச்சமாயிருந்தது.

மோசே தன்கையைச்சமுத்திரத்தின்மேல்நீட்டி உகடினான். யெகோவா இராமுமுதும் உரத்தகீழ்க்காற்றினாலே சமுத்திரம் விலகும்படிசெய்து, அதை உலர்ந்தரையாக்கினார், சலம்பிரிவுபட்டது.—இஸரவேல்சந்ததியார் சமுத்திரமத்தியில் உபிரவேசித்து உலர்ந்தரையழியாக நடந்துபோனார்கள். சலம் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குமதிலாய் நின்றது.

அப்பொழுது எகிப்தியர் அவர்களைத்தொடர் உகது, பார்வோனுடைய சகலகுதிரைகளோடும், இரதங்களோடும், குதிரைவீரரோடும், சமுத்திரமத்தியில் பிரவேசித்தார்கள்.—விடியற்காலத்தில் யெசேகோவா மேகாக்கினித்தானின்வழியாய் எகிப்தியரின்சேனையைப்பார்த்தார். எகிப்தியரின் சேனையைக்கலங்கச்செய்தார்.—உருளைகள் அவர்கடெளி ரதங்களைவிட்டுக்கழலவும், அவர்கள் அவைகளைவருத்தத்தோடே செலுத்தவும்பண்ணினார். அதனால் எகிப்தியர், இஸரவேலரை விட்டோடிப்போவோம். யெகோவா அவர்களுக்காக, எகிப்தியராகிய எங்களுக்குவிரோதமாக யுத்தம் பண்ணுகிறார் என்றுசொன்னார்கள்.

யெகோவா, மோசேயைநோக்கி, சலம் தி உகரும்பி எகிப்தியரையும், அவர்களிரதங்களையும், குதிரைவீரரையும் மூடும்படிசெய்து, உன்கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினதுசொல்லு;—மோ உஎசே, தன்கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி

(ச) அதி.கூ.யக. ரோ.கூ.யஎ.உஉ.உக. (எ) அதி.யெ.ச. (அ) வச.ச. அதி.யக.க. (க) அதி.யெ.ய. (யஉ) அதி.உஉ. (யக) வச.உஉ.உச. (யக) அதி.யக.உக. ஏசா.கக.க. (உய) ஏசா.அ.யச. உ.கொரி.ச.க. (உச) அதி.யெ.க. யோச.க.யக. ஏசா.கக.யஉ. (உஉ) க.கொரி.ய.க. அபக.க.ய. (உஎ) யோச.ச.யஅ. அதி.யெ.க.எ.

னன். விடியற்காலத்தில், சமுத்திரத்திரும்பத்தன்
 தத்துவத்தைக்கொண்டது. எகிப்தியர் அதற்கஞ்சி
 யோட, யெகோவா அவர்களைச் சமுத்திரமத்
 உஅதியிலியழித்தினர்.—சலந்திரும்பிவந்து இரதங்க
 னாயும், குதிரைவீரரையும், அவர்கள் பின்னகைச் ச
 முத்திரத்துட்பிரவேசித்திருந்தபார்வோனுடைய
 சேனைகள் யாவையும் மூடிக்கொண்டது. அவை
 உகுகளிலொன்றாகிநுந்தப்பவிலிலை.—இலரவேல் சந்
 ததியாரோ சமுத்திரமத்தியில் உலர்ந்ததரையின்
 வழியாய் நடந்துபோனார்கள். அவர்களுடையவ
 லப்புறத்திலும், இடப்புறத்திலும், சலம் அவர்க
 ளுக்குமதிலாய்நின்றது.—இப்படியே யெகோ
 வா அந்நாளில் இலரவேலரை எகிப்தியர் கை
 யினின்றுயிரட்சித்தார். கடற்கரையில் எகிப்தி
 யர் செத்துக்கிடக்கிறதை இலரவேலர்கண்டார்
 க்க்கள்.—யெகோவா எகிப்தியர்மேல்வைத்தப
 யங்கரமானகரத்தை இலரவேலர்கண்டார்கள்.
 சனங்கள் யெகோவாவுக்குப் பயந்தார்கள்.
 யெகோவாவினிடத்திலும், அவருடையதாச
 னாகிய மோசேயினிடத்திலும், விசுவாசம் வைத்
 தார்கள்.

யிரு. அதிகாரம்.

க. மோசேகீதக்கவிசெய்தல்: உய. அதைப்பாடுதல்:
 உஉ. சலங்கிடையாமை: உக. மாராஎன்னும் ஸ்
 தானத்திலகப்பட்ட கசப்பானசலம் மரத்தழை
 யினுவினிமையாதல்: உஎ. எலீம்ஸ்தானத்திற்
 பானயமிறங்கல்.

பார்வோனுடைய குதிரைகளும், அவனுடைய
 இரதங்களும், குதிரைவீரரும், சமுத்திரத்திற் பிர
 வேசித்தபொழுது, யெகோவா சமுத்திரத்தின்
 சலத்தை அவர்கள்மேல்திருப்பினார். இலரவேல்
 சந்ததியாரோ சமுத்திரத்தின் நடுவே, உலர்ந்த
 தாவழியாக நடந்துபோனார்கள்.—அப்பொழு
 து, இலரவேல் சந்ததியாரும், மோசேயும், யெ
 கோவாவின்மேல் பாடியகவி வருமாறு: யெ
 கோவா மகிமையோடுஞ்சயங்கொண்டார். ஆ
 தலாவரைப்பாடுவேன். குதிரையையும், குதி
 ரைவீரரையும், சமுத்திரத்திலேதள்ளிவிட்டார்.—
 யெகோவாவே என்பலம், என்னை. அவரே
 என் இரட்சகர்;—அவரே என் தேவன்; அவருக்
 கு ஒரு ஆலயமுண்டாக்குவேன்: என் பிதாவின்
 தேவனும் அவரே, ஆதலால் அவரை வாழ்த்து
 வேன்.—யெகோவா ஒருயுத்தவீரர். யெகோ
 வாவே அவர்நாமம்.—பார்வோனின் இரதங்களை
 யும், அவன் சேனைகளையும், சமுத்திரத்தில் தள்ளி
 விட்டார். அவனுடைய பிரதான சேனாபதி

னஞ்செங்கடலிலே மாண்டுபோனார்கள்.—ஆழி
 அவர்களை மூடிக்கொண்டது. கல்லைப்போல ஆ
 முத்தில் தாழ்ந்து அமிழ்ந்துபோனார்கள்.—யெ
 கோவாவே உமதுவலக்கரம், பலத்தினுலமகத்து
 வஞ்சிறந்திருக்கின்றது. யெகோவாவே, உம
 துவலக்கரம், சத்துருவைச் சின்னப்பின்னப்படுத்
 திற்று.—உமக்குமாறாக எழுந்தவர்களை, மேன்மை
 பொருந்திய உமது மகத்துவத்தினால் கவிழ்த்தீர்.
 நீர் பிரயோகித்தகோபாக்கினி, அரிதானப்போ
 ல அவர்களைப்பட்சித்தது.—உமது நாகியின்சவா
 சத்தினால் சலம் குவிந்து நின்றது; வெள்ளம்,
 குவியல்போல, நிரிர்ந்து நின்றது: சமுத்திரமத்
 தியில் அலைகிறசலம் உறைந்துபோயிற்று.—தொ
 டருவேன்; பிடிப்பேன்; கொள்ளையிடத்தைப்
 பங்கிடுவேன். அவைகளினால் என்மனோவாஞ்
 சைதிர்ந்தியுடையும், என்கட்கத்தையுருவேன்;
 என்னை அவர்களைச்சங்கரிக்குமென்று சத்துரு
 சொல்ல;—நீர் உமது காற்றை வீசப்பண்ணி
 யீர். கடல் அவர்களை மூடிக்கொண்டது. உர
 மான சமுத்திரத்தில் ஈயத்தைப்போலத்தாழ்ந்து
 போனார்கள்.—யெகோவாவே, பராக்கிரமசாலி
 யெகளுக்குள்ளே உமக்கொப்பானவர்யாவர். மாட்
 சிமைப்பொருந்திய பரிசுத்தமுள்ளவரும், பயபத்
 தியுடன்துதிக்கப்பட்டத்தக்கவரும் அற்புதங்களைச்
 செய்பவருமாகிய உமக்கொப்பானவர்யாவர்.—
 நீர் உமதுவலக்கையை நீட்டப் பூமி அவர்களைவி
 யுருங்கிற்று.—நீர் மீட்டுக்கொண்ட இந்தச்சனங்
 களை நீர் உமது தையயிலுலே நடத்தினீர். நீர்
 இவர்களுக்கு வழிகாட்டி, உமதுவல்லபத்தினால்
 உமது பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நடத்தினீர்.—
 சனங்கள் அதைக்கேட்கும்பொழுது நடுங்குவார்
 யெகுகள். பெலிஸ்தியதேசத்தாரைத் திகில்பிடிக்கும்.—
 ஏதோயினிராசாக்கள் கலங்குவார்கள். மோவா
 யெகின் பராக்கிரமசாலிகளை நடுக்கம்பிடிக்கும். கா
 னுன் குடிகளும் யாவருங்கரைந்துபோவார்கள்.—
 பயமும், திகிலும், அவர்கள்மேல்வியும்.—யெ
 கோவாவே, உம்முடைய சனங்கள் கடந்து
 போகும்வரைக்கும், நீர் மீட்டசனங்களே, கடந்
 துபோகும்வரைக்கும் உமது புயபலத்தினால், அ
 வர்கள் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள்.—
 யெகோவாவாகிய நீர் உம்முடைய சனங்க
 யெகளைக் கொண்டுபோய், வாசம்பண்ணுகிறதற்குநீர்
 நியமித்த இடமும், ஆண்டவராயிருக்கிற உமது
 கரம் ஸ்தாபித்த பரிசுத்தஸ்தலமுமாகிய, உமது
 சுதந்தரமான மலையில்தரிவீர்.—யெகோவா
 யெகவானவர் என்றைக்கும் அரசாளுகிறார்.

(கக) யோவா. உ. யெக. — (யெக. அதி. க.) அதி. யெச. உ. யெக. (உ) நியா. டு. க. (க) உபா. யெச. சங். யெச. உ. சங்.
 உ. உ. க. ஏசா. யெச. உ. அபக. க. யெச. யெச. ஆதி. உ. யெச. உ. உ. சங். க. உ. யெச. அதி. க. யெச. உ. சா. மு. உ. உ. ச. எ.
 ஏசா. உ. யெச. க. (ச) சங். உ. ச. யெச. வெளி. யெச. க. சங். அ. க. யெச. (டு) அதி. யெச. உ. யெச. அதி. யெச. எ. (ச) அதி. யெச. உ. யெச.
 (எ) சங். ரா. யெச. யெச. (அ) உபா. க. க. உ. சங். டு. க. யெச. ஏசா. டு. உ. ச. (க) அதி. யெச. உ. யெச. யோபு. ச. க. உ. தெ. ச.
 உ. யெச. அபக. க. யெச. (ய) நியா. டு. க. யெச. ஆதி. ச. க. உ. ஏசா. டு. க. யெச. லாக். யெச. உ. (யெச) அதி. யெச. உ. யெச. (யெ)
 உ. சா. மு. எ. உ. உ. க. இரா. யெச. உ. க. ஏரே. யெச. ஏசா. ச. க. சங். எ. எ. யெச. (யெச) ஏசா. ச. க. யெச. உ. யெச. சங். எ. யெச.
 (யெச) எண். யெச. யெச. உபா. உ. உ. யெச. யோச. உ. க. யெச. (யெச) ஆதி. க. க. ச. யெச. உபா. உ. ச. எண். உ. உ. க. அபக. க. எ.
 யோச. க. டு. க. (யெச) உபா. உ. உ. யெச. யோச. உ. க. க. சா. மு. உ. யெச. க. எ. அதி. யெச. க. உபா. க. உ. க. தீ. உ. யெச. க. யெச. க.
 உ. க. (யெச) சங். எ. யெச. (யெச) சங். யெச. ஏசா. டு. எ. யெச.

உ1 ஆரோணுடைய சகோதரியும், தீர்க்கதரிசியுமாகிய மிரியம் தன் கையிலே மிர்தங்கத்தையெடுக்க, மற்றஸ்திரிகளெல்லாரும், மிர்தங்கத்தையெடுத்துக்கொண்டு, அவளுக்கும் பின்னே புறப்பட்டு உக கடனம்பண்ணிவர; - மிரியம் அவர்களுக்கு, யெகோவாவைப்பாடுங்கள். அவர் மகிமையோடு சயங்கொண்டார் குதிரையையும், குதிரைவீரணையும், சமுத்திரத்தில் தள்ளிவிட்டாரென்று சொன்னான்.

உ2 மோசே, இலரவேலரோடும், செங்கடலினின்றும் புறப்பட்டு இரவனத்திற்குப் பிரயாணஞ்செய்தான். அவர்கள் மூன்றுநாளானவும் வனத்திலே நடந்து, தண்ணீர் அகப்படாமல், மாரா என்னுமிடத்திற்கேசேர்ந்தார்கள்.

உ3 மாராவிலுள்ள நீர் கசப்பாயிருந்ததினால், அது குடிக்கக்கூடாமற் போயிற்று; அதனால் அவ்விடத்திற்கு மாராவென்று பெராயிற்று. - சனங்கள் மோசேக்கு விரோதமாய் மொறுமொறுத்து, எதிரைப் பாணம்பண்ணுவோமென்றார்கள். - மோசே, யெகோவாவை நோக்கி, ஒலமிட, யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக்காண்பித்தார். அதை அவன் நீரிற் போட்டவுடனே நீர் மதரமாயிற்று. அங்கே அவர் அவர்களுக்குப் பிரமாணத்தையும், நியமத்தையும் விதித்து; அங்கே அவர்களைச் சோதித்து; - நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் வாக்கையற்றுக்கேட்டு, அவருடைய பார்வைக்குச் செப்பமானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்குவரப்பண்ணின உபாதிக்களிலொன்றையும், உங்களுக்கு வரப்பண்ணேன்: நாசெயுங்களைச் சொல்வதென்பதும் யெகோவா என்றார்.

உ4 அவர்கள், பன்னிரண்டு நீருற்றுக்கண்களும், எழுபதுபேரிந்துமரங்களுமிருந்து எலியிற்சேர்ந்து, அங்கே நீருகே பாளயமிறங்கினார்கள்.

ஸக. அதிகாரம்.

க. ஆகாரமில்லாமையால் இலரவேலர் மொறுமொறுத்தல்: ச. ஆகாரம் வருஷிப்பெனன்று தேவன் வாக்குத்தந்தஞ்செய்தல்: க. மோசே சனங்களுக்குக் கட்டளையிடல், தேவன் அவர்களுக்குப் பிரசன்னமாதல்: ஸக. அவர் காதையைவிடுத்தல், மன்னவருஷிக்கப்படல்: ஸக. ஆகாரத்துக்களவருளித்தல்: உ2. ஆரத்தினத்தில் இருமடங்குசேர்க்கும்படி கட்டளையிடல்: உ3. எழாந்தினத்தில் ஆகாரம் வருஷியாதொழித்தல்: உ4. பாத்திரத்தில் மன்னவையிட்டுப்பேணிக்கொள்ளல்.

பின்பு இலரவேல் சந்தியாராகிய சபையாரெல்லாரும் எலிமையிட்டுப் பிரயாணம்பண்ணி, தங்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்

டாம்மாதம் பதினாந்தாந்தினத்தில், எலிமுக்கும், சினாயுக்குமிடையே சீனவனத்திற்கேசேர்ந்தார்கள். - அந்தவனத்தில் இலரவேல் சந்தியாராகிய சபையாரெல்லாரும் மோசேக்கும் ஆரோணுக்கும் விரோதமாக மொறுமொறுத்தார்கள். - இலரவேல் சந்தியார், நான்கள் மாமிசபாத்திரங்களுக்குக்கேயிருந்து, ஆகாரத்தைத் திருத்தியாகப்புகித்துவந்த எகிப்துதேசத்திலே, யெகோவாவின் கையால் இறந்தோமானால் நலம். இந்தக்கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லத்தக்கதாக, நீங்களெங்களைப் புறப்படுத்தி, இந்தவனத்திற்கு அழைத்துவந்தீர்களென்று சொன்னார்கள்.

அப்பொழுது யெகோவாமோசேயைநோக்கி, நான் உங்களுக்கு ஆகாரம் வானத்தினின்றும் வருஷிக்கப்பண்ணுவேன். சனங்கள் புறப்பட்டு, நான்வீதம், சேர்த்துக்கொள்வென்கொள்க. அதிலும் அவர்கள் என் நியாயப் பிரமாணத்தின்படி நடப்பார்களோ, மாட்டார்களோவென்று அவர்களைச் சோதிப்பேன். - ஆரம்நாளில் அவர்கள் நான்தொறுஞ்சேர்த்துக்கொள்வதிலும் இருமடங்காய்க்கொண்டவந்து, அதை ஆயத்தம் பண்ணிவைக்கக் கடவர்களென்றார். - மோசேயும், ஆரோணும், இலரவேல் சந்தியாரெல்லாரையும் நோக்கி, உங்களை, எகிப்துதேசத்தினின்றும் யெகோவா புறப்படச்செய்தாரென்று சாயங்காலமே அறிவீர்கள். - விடியற்காலம் யெகோவாவின் மகிமையை யுட்காண்பீர்கள். யெகோவாதமக்குவிரோதமாக நீங்கள் குறைகூறினதைக் கேட்டாரே. நீங்கள் எங்கள்மேல் மொறுமொறுக்க நான்கள் எம்மாத்திரமென்றார்கள். - அன்றியும் மோசே, புகிப்பதற்குச் சாயங்காலத்தில், இறைச்சியையும், திருத்தியடைவதற்கு விடியற்காலத்தில் அப்பத்தையும் யெகோவா உங்களுக்குத் தரும்பொழுது, இதுவிளங்கும். யெகோவாவுக்கு விரோதமாய் நீங்கள் மொறுமொறுத்ததை அவர்கேட்டிருக்கிறார். நான்களார். உங்கள் மொறுமொறுப்புக்கள் எங்களுக்குக் கல்ல, யெகோவாவுக்கே விரோதமாயிருக்கின்றனவென்றான்.

மோசே ஆரோனித்தத்தில், நீ இலரவேலராகிய சபையார் யாவரையும் நோக்கி, யெகோவாவின் சந்நிதியிற்சேருங்கள். அவர் உங்கள்முறுமுறுப்புக்களைக் கேட்டிருக்கிறாரென்று சொல்லென்றான். - ஆரோன் இலரவேலராகிய சபையாரெல்லாருக்குச் சொன்ன மாத்திரத்தில், அவர்கள் திரும்பினதற்கு நேராய்ப்பார்க்க, அங்கே யெகோவாவின் மகிமைப் பிரகாசம் மேகத்திலே காணப்பட்டது.

யெகோவா மோசேயைநோக்கி, இலர ஸகவேல் சந்தியாருடைய மொறுமொறுப்புக்களைக் கேட்டேன். - சாயங்காலம் நீங்கள் மாமிசத்தைப் ஸக

(உ1) நியா. ச. ச. க. சாமு. ஸ. ஸ. நியா. ஸ. க. ச. (உ2) அதி. ஸ. க. (உ3) அதி. ஸ. ஸ. ச. ஸ. ஸ. ஸ. 2. இரா. 2. உ. யோ. ச. ச. 2. 2. அதி. ஸ. ச. உ. பா. அ. 2. ஸ. (உ4) உ. பா. எ. ஸ. 2. 2. உ. பா. 2. அ. 2. எ. ஸ. அதி. 2. 2. 2. ச. ச. க. ச. ச. ஸ. க. க. - (ஸக. அதி. 2.) ச. ஸ. க. 2. க. கொரி. ஸ. (க) பு. ஸ. க. (ச) ச. எ. 2. 2. 2. யோவா. க. க. 2. 2. க. கொரி. ஸ. க. நீதி. ஸ. அ. ம. க. ஸ. உ. பா. அ. 2. ஸ. (ச) எ. ஸ. 2. 2. 2. 2. 2. 2. 2. யோவா. ஸ. ச. ச. ஸ. (அ) ஸ. க. ஸ. 2. 2. (ஸ) க. இரா. (அ. ஸ. ஸ. க.

புசித்து, விடியற்காலம் அப்பத்தினால் திருத்தியடைவீர்கள். நானே உங்கள் தேவனாகிய யெ கோவாவென்பதை அறிந்துகொள்வீர்களென்று கூறு, நீ அவர்களுக்குச் சொல்லென்றார்.—சாயங்காலம் காடைகள் வந்து பானயத்தை மூடிக்கொண்டன. விடியற்காலத்தில் பானயமெற்கும் பனிபெய்திருந்தது. பெய்திருந்தபனிநீங்கினபின் வனமெற்கும் உறைந்த பனிக்கட்டிகளைப்போன்ற சிறு உண்டைகள் தரையிலே கிடந்தன.—இலரவேல் சந்தியார் அதைக்கண்டு,—அதை இன்னதென்றறியாதபடியால், ஒருவரை ஒருவர், இடுதென்னவென்றுகேட்ட; மோசே அவர்களைநோக்கி, இதுதான் யெ கோவா உங்களுக்குப்புகிக்கத்தந்த அப்பம்.

யெ கோவா விதித்தபடி, நீங்கள் உங்களுக்கள் கூடாரத்திலுள்ள ஆண்களின் தொகைக்கும், அவரவர் புகிக்குமளவுக்கும் ஏற்கத்தலைக்கொரு மூராக, அதிலெடுத்துச் சேர்த்துக்கொள்ளக்கடவீர்களென்றான்.—இலரவேல் சந்தியார், அப்படியேசெய்தார்கள். சிலர்அதிகமாயும், சிலர் குறைவாயுஞ்சேர்த்தார்கள்.—அதிகமாகச் சேர்த்துக்கொண்டவர்களுக்கு அதிகமும், குறைவாகச் சேர்த்துக்கொண்டவர்களுக்கு குறைவும் ஆகாதபடி மூரிலால் அளந்தார்கள். அவரவர் புகிக்குமளவாகச் சேர்க்கப்பட்டது.—மோசே ஒருவனும்விடியற்காலமட்டும் அதிலொன்றுமலைக்கப்பட்டாதென்று அவர்களுக்குச்சொல்லியும்,—உய சிலர் மோசேயின் சொற்படியேசெய்யாமல், விடியற்காலமட்டும், அதில் சிறிது சேஷம்வைத்தார்கள். அதில் கிருமியுண்டாய் நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான்.—உக அதை விடியற்காலந்தோறும் அவரவர் புகிக்குமளவுக்குத்தக்கதாகச்சேர்த்தார்கள். வெயில் ஏற ஏற அது உருகிப்போம்.

உஉ அவர்கள் ஆறும்நாளில் ஒவ்வொருவருக்கு இரண்டு மூர்வீதமாய், இருமடங்காக, ஆகாரத்தைச்சேர்த்தார்கள். சபையிலுள்ள தலைவரெல்லாரும்போய் அதை மோசேக்கு அறிவிக்க;—

உஉ அவன் அவர்களைநோக்கி, நாளைக்கு யெ கோவாவுக்குரிய பரிசுத்த ஒய்வுநாள்; ஆதலால் இன்றைக்கு நீங்கள் சுடவேண்டிவதைச்சுட்டு, சமைக்கவேண்டிவதைச்சமைத்து, சேஷமானயாவையும் மறுநாளைக்கு உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். யெ கோவா சொல்லிய காரிய மிதுவேயென்றான்.—மோசே இட்டகட்டளைப்படி, அதை மறுநாளைக்குவைத்தார்கள். அது நாறவுமில்லை; அதில் கிருமியுண்டாகவுமில்லை.—அப்பொழுது மோசே இன்றைக்கு யெ கோவாவுக்குரிய ஒய்வுநாள். இன்றுநீங்கள் அதைவெளியிலேகாணீர்கள். இன்றைக்கு இதை உக யேபுகியுங்கள்.—ஆறுநாளும் அதைச் சேர்த்துக்

கொள்ளவேண்டும். ஒய்வுநாளாகிய ஏழாம்நாளில் அது அகப்பட்டாதென்றான்.

ஏழாம்நாளில் சனங்களில் சிலர் அதைச்சேர்க்க உக கப்புறப்பட்டார்கள். அவர்கள் கண்டடையவில்லை.—யெ கோவா மோசேயைநோக்கி, உய்வு என் கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் அதுசரித்துக்கொள்ளாமல் ஏதாவதற்கும் மறுப்பீர்கள்.—பாருங்கள், யெ கோவா உங்களுக்கு ஒய்வுநாளை அருளின்படியால் அவர் ஆறும் நாளில் உங்களுக்கு இரண்டுநாளுக்கும் வேண்டிய ஆகாரத்தைத்தருகிறாரே. ஏழாம்நாளில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கொருடையல்தானத்தைநீங்காமலிருக்கவேண்டுமென்றார்.—அப்படியே சனங்கள் ஏழாம்நாளில் ஒய்வு திருந்தார்கள்.—இலரவேல் வயிசத்தார் அதற்கு நகம்னனாவென்று பேரிட்டார்கள். அதுகொத்து மல்லியளவும் வெண்மையுமுள்ளதாயிருந்தது; அதின் உருகி தேன்சூடிய பணிகாரத்திற்கொப்பாயிருந்தது.

யெ கோவா நான் உங்களைஎகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்தேன் என்றுமறுப்படிசெய்து வனத்தில் உங்களுக்குப்புகிக்கத்தந்த ஆகாரத்தைஉங்கள் சந்தியாராகாணும்படிகாத்துக்கொள்ளும்பொருட்டு அவர்கள் நியமித்தம் அதிலொரு மூர்நிரம்ப எடுத்துவைக்கவேண்டுமென்றுவிதித்திருக்கிறாரென்று மோசே சொன்னான்.—மேலும் மோசே ஆரோனைநோக்கி, நீ ஒருபாத்திரத்தையெடுத்து, அதிலொருமூர் மன்னாவையிட்டு அதை உங்கள் சந்தியாரிடமிடத்தம் காத்துக்கொள்ளும்படிக்கு யெ கோவா வின்சந்ரிதானத்தில் வையென்றான்.—யெ கோவா மோசேக்குவிதித்தபிரகாரம் காத்துக்கொள்ளும்படிக்கு ஆரோன் அதைச்சாட்சிப்பெட்டிக்குமுன்வைத்தான்.—இலரவேல் சந்தியாரும் தம் நகங்கள் வாசல்தானமாகியதேசத்திற்கு வரும்வரைக்கும், நாற்பதுவருஷமளவும், மன்னாவைப்புகித்தார்கள். அவர்கள் காணாதேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும், மன்னாவைப்புகித்தார்கள்.—ஒருமூரானது, எப்பவிற்பத்திலொருபங்கு.

வெ. அதிகாரம்.

க. இரிவீதீயிலே நீரில்லாமையால் மொறுமொறுத்தல்: இ. ஒரேயின்கண்மலைக்குத் தேவன் நீருக்காக மோசேயையனுப்பல்: அ. அம்லேக்கியரைச்செய்தல்: யெ. மோசே யெ கோவாவுக்கு வேதிகையுண்டாக்கல்.

பின்பு இலரவேலாகிய சபையாரெல்லாரும் தங்களுக்கு யெ கோவா அருளியவாக்கின்படி, பிரயாணம் பண்ணி, சீனவனத்தை விட்டுப்பெயர்ந்து, இரிவீதீயிற்சென்று பானயமிற்குகிறார்கள். அங்கே சனங்களுக்குடக்கத்தண்ணீர் இல்லை.—ஆதலால் மோசேயுடனே சனங்கள்வாதாடி, நாங்கள் குடிக்க எங்களுக்குத்தண்ணீர் வேண்டுமென்று

(யெ) யோவா.ச.கூ.சூ.கூ. (யெ) வச.கூ. (யெ) உ.கொரி.அ.யெ. (உக) ஆதி.உக. அதி. உய.அ. (உஅ) உ.இரா.யெ.யெ. (கூ) எயி.க.ச. (கூ) அதி.உக.யெ.உக. க.இரா.அ.க. (கூ) எண்.கூ.கூ. யோவா.ச.கூ.சூ.கூ. யோச.இ.யெ.—(வெ. அதி. க.) அதி.யெ.க. (உ) உபா.கூ.யெ. சங்.எயி.யெ.சக. மத்.ச.எ. க.கொரி.யெ.க.

சொல்ல; மோசே ஏன் நீங்கள் என்னோடே வா
 துபண்ணுகிறீர்கள்; ஏன் யெகோவாவைச்
 சோதிக்கிறீர்கள் என்கிறான்.—சனங்கள் அவ்வி
 டத்தில்தண்ணீர்ந்தாகமாயிருந்ததினால், அவர்கள்
 மோசேக்கு விரோதமாய் மொறுமொறுத்து, நீர்
 எங்களையும், எங்கள் பிள்ளைகளையும், ஆடுமாடுக
 ளையும் தண்ணீர்ந்தாகத்தினால், கொல்லத்தக்கதா
 கென்கிறீர்களென்று புறப்படுத்தினதென்னவென்
 னோடுகள்.—மோசே யெகோவாவை நோக்கி,
 ஒலமிட்டு, இந்தச்சனங்களுக்கென்ன செய்வே
 ன். இவர்கள் என்மேற் கல்லெறியப்பார்க்கிறார்
 கள் யென்றான்.—யெகோவா மோசேயை
 நோக்கி, இலரவேலின் முதியோரில் சிலரை
 உன்னுடன் கூட்டிக்கொண்டு, அந்த நதியை
 யடித்த உன்கோலைக்கையில் பிடித்து சனங்களுக்
 கு முன்னே நடந்துபோ;—அங்கே ஒரேபுறமில்
 யில் நான் உனக்கு முன்பாகக் கல்லின்மேல் நிற
 பேன். அந்தக்கண்மையில் அடி; அப்பொழுதுச
 னங்கள் குடிக்கும்படிக்கு, அதிலிருந்துதண்ணீர்
 புறப்படுமென்றார். அப்படியேமோசே இலரவே
 லரின் முதியோர் முன்னிலையில் செய்தான்—இலர
 வேல்சந்தியார்வாதுபண்ணினதின் நிமித்தமும்,
 யெகோவாவைக் கருள்வீருக்கிறாரா இல்ல
 யாவென்று, அவர்கள் யெகோவாவைச் சோ
 தித்தனினிமித்தமும், அவனைத்தஸ்தானத்திற்குமா
 சாவென்றும் மோரிபாவென்றும் பேரிட்டான்.
 அம்லேக்கியர் இரீவீதியிலே இலரவேலருடன்
 யுத்தம் பண்ணுவதற்காக.—மோசே யோசுவாவை
 நோக்கி, நீ நமக்காகமனிதரைத் தெரிந்தெடுத்துப்
 புறப்பட்டு, அமலேக்கருக்கு விரோதமாக யுத்தம்
 பண்ணு. நாளைக்கு நான் மலையுச்சியில் தேவ
 னுடைய கோலை என்கையில் பிடித்துக்கொண்டு
 மிதிப்பென்று சொன்னான்.—யோசுவாதனக்கு
 மோசே சொன்னபடிசெய்து, அமலேக்கருடன்
 யுத்தம் பண்ணு; மோசேயும், ஆரோனும், ஊரென்
 பவனும், மலையுச்சியிலேறினார்கள்.—மோசே
 தன்கையை உயர்த்துகையில், இலரவேலர் மேற்
 கொண்டார்கள். அவன் தன்கையைத் தாழ்த்து
 கையில், அமலேக்கர் மேற்கொண்டார்கள்.—
 மோசேயினுடைய கைகள் நிமிர்கொண்டபடி
 யால் அவர்கள் ஒருகலைக்கொண்டுவந்து அவன்
 கீழ்க்கைக்க, அதின்மேலிருந்தான். ஆரோனும்,
 ஊரும், ஒருவன் வலப்பக்கத்திலும், ஒருவனி
 டப்பக்கத்திலுமாயிருந்து, அவனுடைய கைக
 ளைத்தாங்கினார்கள். இவ்விதமாய் அவனுடைய
 கைகள் சூரியன் அஸ்தமனப்பரியந்தம் அசையா
 திருந்தன.—யோசுவா, அமலேக்கையும், அவன்
 சனங்களையும், கட்டகத்தின்வாயினாலே முறிய அ
 டித்தான்.
 யெகோவாமோசேயை நோக்கி, அமலேக்க
 ரென்னும்பேரும் வானத்தின்கீழெங்குமிராமல்,

நான் நிச்சயமாய் அவர்களை நிருமூலமாக்குவே
 னென்பதை நினைக்கும்படிக்கு, நீ ஒருபுத்தகத்
 தில் எழுதி, யோசுவாவின் செவியிலேறவஞ்செய்
 யென்றார்.—மோசேயொருவேதிகையைக்கட்டி, யெ
 அமலேக்கின்கை யெகோவாவின் ஆசனத்
 துக்கு விரோதமானபடியால்,—தலைமுறைதோ யச
 றும் அவர்களுக்கு விரோதமாக, யெகோவா
 யுத்தஞ்செய்வாரென்று சொல்லி, அந்தரு யெகோ
 வாநிசியென்று பேரிட்டான்.

யஅ. அதிகாரம்.

க. மோசேயை அவன்மனைவியும் புத்திரரும் மாம
 னுங்காணவருதல்: எ. மோசே அவர்களுைய
 திர்கொண்டு உபசரித்தல்: யச. எத்திரோ மோ
 சேக்குப் புத்திரசொல்லல்: உஎ. எத்திரோ தன்
 தேசத்துக்குத் திரும்பிப்போதல்.
 மீதியானில் ஆசாரியனும், மோசேயின் மாமனும்
 மாகிய எத்திரோ, தேவன் மோசேக்கும், தம்மு
 டைய சனங்களாகிய இலரவேலருக்குஞ்செய்த
 யாவையும், இலரவேலர் எகிப்தினின்றும் புறப்ப
 டச்செய்ததையும் கேள்விப்பட்டான்.—அப்பொ
 முது மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசே
 யிலே திரும்ப அனுப்பிவிடப்பட்ட அவன்ம
 னையாகிய சிப்போருனையும்,—அவன் அந்நிய
 தேசத்தில் பரதேசியானென்று சொன்னபடி
 யினாலே கேர்ஷோமென்றும்,—என் பிதாவின் தே
 வன் எனக்குத்துணையாகி என்னைப் பார்வோனு
 டைய கட்டகத்துக்குத் தப்புவித்தாரென்று சொன்
 னபடியினாலே, எலியேசரென்றும் பெயர்பெற்
 ற அவன் புத்திரிருவரையும் கூட்டிக்கொண்டு
 புறப்பட்டான்.—மோசேக்கு மாமனாகிய எத்தி
 ரோ மோசேயின் புத்திரரோடும், அவன்மனைவி
 யோடும், அவன்பாசையமிறங்கியிருந்தவனத்தில்,
 தேவமலையைச் சமீபித்து,—எத்திரோ என்னும்
 உன் மாமனாகிய நானும், உன்மனைவியும், அவன்
 குமாரரிருவரும், உன்னிடத்தில் வருகிறோமென்
 னு மோசேயிடத்தில் சொல்லியனுப்ப;
 மோசே தன் மாமனை யெதிர்கொண்டுபோய்,
 அவனைவணங்கி முத்தஞ்செய்தான். அவர்கள் அ
 வரவர் சகச்செய்திகளைவிசாரித்துக்கொண்டு கூ
 டாரத்தில் பிரவேசித்தார்கள்.—இலரவேலர் கிமித்
 தம் யெகோவா பார்வோனுக்கும், எகிப்திய
 ருக்குஞ்செய்தயாவையும், வழியிலே தரங்கள்
 பட்டபாடுகளையும், தங்களை யெகோவா இ
 ர்ப்பித்ததையும், மோசே தன் மாமனுக்குவிவர
 மாய்ச்சொன்னான்.—யெகோவா இலரவேல
 ரை எகிப்தியருடைய கைக்குத்தப்புவித்து, அ
 வர்களுக்குச்செய்த சகல நன்மைகளையுங்குறித்
 து, எத்திரோ சந்தோஷப்பட்டான்.—அன்றியும்
 எத்திரோ எகிப்தியருடைய கைக்கும், பார்வோ
 னுடைய கைக்கும் உங்களைத்தப்புவித்து, எகிப்தி
 யருடைய கைக்குட்பட்டிருந்த இந்தச்சனங்க

(ச) அதி.யச.யெ. க.சாமு.கூ.யச. யோவா.அ.இ.க. (இ) எசேக்.உ.சு. அதி.எ.உ.ய. (ஈ) க.கொரி.ய.ச. (எ) எபி.
 கூ. (அ) ஆதி.கூ.யெ. க.சாமு.யெ.உ. (க) எபி.ச.அ. (யச) யாக்.இ.யச. (யச) அதி.கூ.உ.எ. க.சாமு.யெ.
 ௩௭ (யெ) நியா.ச.உ.ச.—(யஅ. அதி. க.) அதி.உ.யச. அதி.கூ.க. (உ) அதி.ச.உ.ச. (கூ) அதி.உ.உ.உ. (இ) அதி.
 ௩௧, ௩௨ (எ) ஆதி.உ.கூ.யச. ஆதி.ச.கூ.உ.எ. (அ) ஆதி.ச.ச.கூ.ச. (ய) ஆதி.யச.உ.ய. லூக்.க.ச.அ.

னைவிடுவித்த யெகோவா துதிக்கப்படக்கட
யக வர்.—அவர்கள் அகந்தையாய்ச்செய்தகாரியங்க
ளில் அவர்களைமேற் கொண்டபடியால், யெகோ
வா எல்லாத் தேவர்களிலும், பெரியவரென்பதை
இப்பொழுது அறிந்துகொண்டேனென்றான்.—
யெ பின்புமோசேயின்மாமனாகிய எந்திரோசருவாங்
க தனபவலியையும், மற்றைப்பலிகளையும், தேவ
னுக்குக்கொண்டெவந்தான்.

யக ஆரோனும், இஸரவேலரின் முதியோரனைவ
ருஞ்சேர்ந்து, மோசேயின்மாமனுடனே, தேவ
னுடைய சமூகத்தில், போசனஞ் செய்தார்கள்.
மற்றைநாள் மோசே சனங்களுக்கு நியாயந்தீர்க்
கும்படிவீற்றிருந்தான். சனங்கள் காலைமுதல் மா
யசலைமட்டும், மோசே அருகேநின்றார்கள்.—சனங்க
ளுக்கு அவன் செய்தயாவையும், மோசேயின்மா
மன்களையு, நீ சனங்களுக்கு இப்படிச்செய்கிற
தென்ன; நீ யொருவன்மாத்திரம் வீற்றிருக்கிற
தேது; சனங்களைல்லாங் காலைமுதல் மாலைமட்
டும், உன் அருகே நிற்கவேண்டியதென்னவென்
டுகிறுகேட்க;—மோசே தன் மாமனைநோக்கி, தேவ
னிடத்தில் நியாயம் விசாரிப்பிக்கச் சனங்கள்
யச என்னிடத்தில் வருகிறார்கள்.—அவர்களுக்குயா
தொருகாரியமுண்டானால் என்னிடத்தில் வரு
வார்கள். நான் அவனவனுக்குத்தக்க நியாயந்தீர்த்
து, யெகோவாவுடையகட்டளைகளையும், வி
திப்பிரமாணங்களையுந் தெரிவிக்கிறேனென்
டுறான்.—அதற்கு மோசேயின்மாமன், நீ இப்படிச்
யெ செய்கிறது நல்லதல்ல.—இது உனக்குமிகவும்
பாரமானகாரியம். ஆகையால் நீயும், உன் னோ
டருக்கிற இந்தச்சனங்களும், மெலிந்துபோவீர்
கள். நீ தனியே அதை நடப்பிக்கமாட்டாய்.—

யக என்சொல்லுக்கேள்: உனக்குப்புத்திசொல்லுகி
றேன். தேவனும், உன் பட்சத்திலிருப்பார்.
சனங்கள்நிமித்தம் நீ தேவன் பட்சத்திலிருந்து
அவர்களுடைய காரியங்களைத் தேவனுக்கு
உய முற்படுத்தி, கட்டளைகளையும், விதிப்பிரமாணங்
களையும், அவர்களுக்குணர்ந்தி, அவர்கள் நடக்க
வேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்
டிய கிரியையையும், அவர்களுக்குத்தெரிவி.—
உக மேலும் சகல சனங்களுக்குள்ளும் தேவனுக்
குப் பயப்படுகிறவர்களும், உண்மையுன்னவர்க
ளும், பொருளாசையை வெறுப்பவர்களும், சா
மர்த்தியருமாகியபுருஷரை நீ தெரிந்து; அவர்க
ளை ஆயிரம்பேய்ருக்கதிபதிகளாகவும், தூறுபேய்
ருக்கதிபதிகளாகவும், ஐம்பதுபேய்ருக்கதிபதி
களாகவும், பத்துபேய்ருக்கதிபதிகளாகவும், ச
உ உணங்கமேலே ஏற்படுத்தி.—அவர்களே, எப்
பொழுதுஞ் சனங்களுக்கு நியாயந்தீர்க்கக்கட

வர்கள். பெரியகாரியங்களையாவையும் உன்னி
டத்திற் கொண்டெவரவும், அற்பகாரியங்கள் யா
வையும், தாங்களே தீர்க்கவுக்கடவர்கள். அவர்
கள் உன்னுடைய பாரத்தைக்கூடச்சுமந்தால்,
உனக்கு இலகுவாயிருக்கும்.—இந்தப்பிரகாரமாக உக
நீ செய்வதும், இப்படித் தேவனுக்குக்கட்ட
ளையிடுவதுமுண்டானால், உன்னாலே தாங்கிக்
கொள்ளக்கூடும். இந்தச்சனங்களையவருஞ்சமா
தானத்துடன், தாங்கள் போகுமிடத்திற்சேர்வார்
கனென்றான்.—மோசே தன் மாமன் சொன்ன உச
தைக்கேட்டு, அவன் சொன்னபடி யெல்லாஞ்
செய்தான்.—இஸரவேலரெல்லாரிலுஞ் சாமர்த் உகி
திய புருஷரை, மோசேதெரிந்து, சனங்களுக்
குத்தலைவர்களாயிருக்கும்படி, அவர்களை ஆயிரம்
பேய்ருக்கதிபதிகளாகவும், தூறுபேய்ருக்கதிபதி
களாகவும், ஐம்பதுபேய்ருக்கதிபதிகளாகவும், பத்
துபேய்ருக்கதிபதிகளாகவும் ஏற்படுத்தினான்.—
அவர்கள் எப்பொழுதுஞ்சனங்களுக்கு நியாயம் உச
தீர்த்துவந்தார்கள்; பெருங்காரியங்களைமாத்திரம்,
மோசேயினிடத்தில் கொண்டெவந்தார்கள்; அற்ப
காரியங்களையாவையுந் தாங்களே தீர்த்தார்கள்.

பின்பு மோசே தன்மாமனை அனுப்பிவிட, அ உள
வன் திரும்பத்தன் தேசத்துக்குப்போனான்.

யக. அதிகாரம்.

க. சனங்கள் சீனம்மலையிற்சேர்ந்து அங்கே தே
வ வாக்குப்பெறுதல்: எ. சனங்கள் சொல்லும்
உத்தரத்தைத் தேவ சமூகத்தேறச்செய்தல்: ய.
சனங்கள் தங்களைச்சுத்திசெய்யும்படிக்கும் சீ
னம்மலைக்குச் சமீபத்தில் வராதபடிக்கும் கட்
டளையிடல்: யச. தேவன் சனங்களுக்குப் பி
ரத்தியட்சமாய்ச்சீனம்மலையின்மேல் வெளிப்
படல்.

இஸரவேல்சந்ததியார் எகிப்துதேசத்தினின்றும் க
புறப்பட்ட மூன்றாம்மாத்தத்தில், முதலாம்நாளி
லே, சீனம் வணத்திற்சேர்ந்தார்கள்.—அவர்கள்
இரிவீதீமைவிட்டுப்புறப்பட்டு, சீனம் வணத்திற்
போய் அந்தவணத்திலுறங்கினார்கள். இஸரவே
லர் அங்கே மலைக்கெதிராகப் பானயமிறங்கிய
பின்பு, மோசே தேவசந்நிதியிலேறினான்.—யெ க
கோவா மலையிலிருந்து அவனை அழைத்து,
நீ யாக்கோபின் வமிசத்தாராகிய இஸரவேல்சந்
த்தியாரைநோக்கி,—நான் எகிப்தியருக்குச்செய்
ச ததையும், கழுமுகன், தங்கள் சிறகுகளின்மேல்
சுமப்பதுபோல, நானுங்களைத்தாங்கிவந்து, என்
னிடத்தில் சேர்த்துக்கொண்டதையும், நீங்கள்
கண்டிருக்கிறீர்கள்.—இனி நீங்கள் என் வாக்
குக்கு உள்படியமைந்து என் உடன்படிக்கை
யைக்காத்துக்கொள்வீர்களாகில், சகலசனங்களி

(யக) அதி.க.ய. அதி.டு.உ அதி.யச.அ.ய.அ. க.சாமு.உ.க. லூக்.க.டுக. (யக) உபா.யெ.எ. (யச) அதி.உக.எ.
உபா.யெ.அ. உ.சாமு.யெ.க. அப்.ய.அ.யெ.டு. க.கொரி.க.க. (யக) அதி.க.யெ. அதி.ச.யச. உபா.டு.டு. எண்.
உஎ.டு. (உய) உபா.ச.க. சந்.ாசக.அ. உபா.க.ய.அ. (உச) வச.உடு. உபா.க.யெ.க. உபா.யச.ய.அ. உ.நாளா.
யக.டு—ய. அப்.க.க. ஆதி.ச.உ.ய.அ. எசேக்.ய.அ.அ. உபா.யச.யெ. (உஉ) எண்.யச.யெ. (உக) உ.சாமு.யெ.க.க.
(உஎ) எண்.யெ.உக.யெ.—(யக) அதி.உ. அதி.யெ.க.அ. அதி.க.க.யெ. (க) அதி.உயெ.உக. அதி.க.ச. (ச) உபா.
க.உ.யக. ஏசா.க.க.க. (டு) உபா.டு.உ. உபா.ச.உ.ய. உபா.க.உ.அ.க. ஏசா.ச.க.அ. மல்.க.யெ. தீத்.உ.யச.

ஊம் நீங்களை எனக்கு அருமையான பொக்கிஷ
 க மாவீர்கள்.—பூமிமுழுவதும் என்னுடையதாயி
 ருந்தும், நீங்களே என் ஆசாரிய ராச்சியமும், ப
 ரிசுத்தசாதியுயிருப்பீர்களென்று, அவர்களுந்
 கு அறிவி. நீ இலரவேல்செந்தியாருக்குச்சொல்
 வவேண்டிய வாக்குகளிவையே என்றார்.

எ மோசேபோய்ச் சனங்களின் முதியோரை அ
 னைப்பித்து, தன்னிடத்தில் யெகோவா கற்
 பித்தவாக்குகள் யாவையும், அவர்கள் முன்னிற்
 அ கப்பிரஸ்தாபம்பண்ணினான்.—அதற்கு உத்தர
 மாகச்சகலசனங்களும் ஏகமாய், யெகோவா
 சொல்லியயாவையும் .செய்வோமென்று சொன்
 னார்கள். மோசே சனங்கள்சொன்ன வாக்குகளை
 யெகோவாவின் சமூகத்தில் தெரிவித்தான்.—

க யெகோவா மோசேயைநோக்கி, நான் உன்னு
 டனே சம்பாஷிக்கும்பொழுது, சனங்கள்கேட்
 டி, உன்னையெப்பொழுதும் விசுவாசிக்கும்பொ
 ருட்டு நான் கார்மேகத்தில் உனக்கு வெளிப்படு
 வேனென்றுசொன்னார். சனங்கள்சொன்னவாக்
 குகளைமோசேயெகோவாவுக்குச்சொன்னான்.

ஊ யெகோவா மோசேயைநோக்கி, மூன்றாம்
 நாளில் யெகோவா சகலசனங்களுக்கும் பிரத
 தியட்சமாசச்சீனயம்மலையின்மேல் இறங்குவார்.—

உக ஆதலால் நீ சனங்களிடத்தில்போய், இன்றைக்
 கும், நாளைக்கும், அவர்கள் தங்கள் தங்கள் வல்
 பிரங்களைத் தோய்ச்சும்படிசெய்து, அவர்களைப்
 பரிசுத்தப்படுத்தி மூன்றாம்நாளுக்கு ஆயத்தமாயி
 உருக்கும்படிசெய்வாயாக.—நீ சனங்களைநோக்கி,
 நீங்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதிண்டிவா
 ரத்தைத்தொடாதபடிக்கும், எச்சரிக்கையாயிருங்
 கள் என்று சொல்லி, அதின்சுற்றிலும் ஒரு எல்
 லையைக்குறித்துவிடு. மலையைத்தொடுகிறவனெ
 ணும் நிச்சயமாகக்கொலைசெய்யப்படுவான்.—

உக ஒரு கையுந் தீண்டலாகாது. * தீண்டினால், அ
 வன் நிச்சயமாய்க் கல்லெறியப்பட்டுவேண்டும்;
 அல்லது ஊடுருவ எய்யப்பட்டுவேண்டும். மிருக
 மாணும் மனுஷனானும் உயிரோடிருக்கவி
 டப்படாது. எக்கானம் நெடுந்தொளிசெய்யும்
 பொழுது, அவர்கள் மலைக்குச்சமீபத்தில் வரக்க
 டவர்களென்றார்.

உச மோசே மலையினின்றும் இறங்கிச்சனங்களிடத்
 தில்போய், அவர்களைப்பரிசுத்தப்படுத்தினான்: அ
 வர்கள்தங்கள் வல்திரங்களைத்தோய்த்தார்கள்.—

உடு அவன்சனங்களைநோக்கி, மூன்றாம்நாளுக்கு ஆ
 யத்தமாயிருங்கள். ஸ்திரிகளிடத்திற்சேராதிருங்
 டக கனென்றான்.—மூன்றாம்நாள் விடியற்காலத்தில்
 பாளயத்திலிருந்தசனங்களெல்லாம் நடுங்க, இடி
 முழக்கமும், மின்னலும், மலையின்மேல்கார்மே

கமும், உரத்த எக்காளசத்தமும், தோன்றின.—
 சனங்கள் தேவனுக்குமுற்படும்படி, மோசேயு யெ
 வர்களைப் பாளயத்தினின்றும் புறப்படச் செய்
 தான். அவர்களம்மலையடிவாரத்தில்நின்றார்கள்.—
 யெகோவா சீனயம்மலையின்மேல் அக்கினியுடன் யெ
 இறங்கினபடியினாலே, அதுமுழுவதும்புகைமய
 மாயிருந்தது. அந்தப்புகை சூனையின்புகையைப்
 போலெழும்பிற்று.—மலைமுழுவதும் மிகவும் அ
 டிகிரிந்நது. எக்காளசத்தம் வரவர உரங்கொண்டு
 தொனித்தது. மோசேபேசினான். தேவன் அ
 வனுக்குவாக்கினால் உத்தரங்கொடுத்தார்.—யெ உய
 கோவா சீனயம்மலையுச்சியில்இறங்கினார். யெ
 கோவா மலையுச்சியில் மோசேயைவர அழைத்
 தார். மோசேயேறிப்போனான்.—யெகோவா உச
 மோசேயைநோக்கி, இறங்கிப்போய்ச்சனங்கள்
 பார்த்திறந்தாக எல்லையைக்கடந்து, யெகோ
 வாவினிடத்தில்வராதபடிக்கும், அவர்களில் அ
 நேகர் விழாதபடிக்கும், அவர்களுக்குக் கட்டளை
 யிடு.—யெகோவாவின் சமூகத்தில் வருகிற உச
 ஆசாரியர்களும், தங்களைப் பரிசுத்தப்படுத்திக்
 கொள்வவேண்டும். இல்லாவிட்டால், யெகோ
 வா அவர்கள்மேற்பாய்ந்துவிழுவார்.—மோசே உச
 யெகோவா வைநோக்கி, மலையைச்சூழ எல்
 லைகுறித்துவிட்டு, அதைச்சத்திகரியுங்கனென்று
 நீர் எங்களுக்குக்கட்டளையிட்டிருக்கிறீர்; ஆகையால்
 சனங்கள் மலையின்மேலேறிவரமாட்டார்
 கனென்றுசொன்னான்.—யெகோவா அவனை உச
 நோக்கி, நீயிறங்கிப்போ. பின்பு நீயும், ஆரோ
 ணும், கூடிஏறிவாருங்கள். ஆசாரியரும், சனங்
 களும், எல்லையைக்கடந்து, யெகோவா வி
 டத்தில்வராதிருக்கக்கடவர்கள்; வந்தால், அவர்
 அவர்கள்மேல் பாய்ந்துவிழுவாரென்றார்.—மோ உடு
 சே இறங்கிச் சனங்களிடத்திற்போய், அப்படி
 யே அவர்களுக்குச்சொன்னான்.

உய. அதிகாரம்.

க. பத்துக்கட்டளையின் முதற்பகுதி: உஉ. பத்துக்
 கட்டளையின் இரண்டாம்பகுதி: யெ. சனங்கள்
 பயப்படுகையில் மோசே அவர்களைத்தேற்றல்:
 உஉ. வக்கிரகாராதையை விலக்கல்: உச. தே
 வவேதிகைவகுக்கும்விதி.

பின்பு தேவன், க
 நீ அடிமையாயிருந்த இடமாகிய எகிப்துதே உ
 சத்தினின்றும், உன்னைப்புறப்படச்செய்த யெ
 கோவா வாகியநானே உன் தேவன்.—என்னை க
 யன்றி, நீ வேறு தேவர்களைப்பற்றிக்கொள்ள
 வேண்டாம்.

தொழிப்படுத்திய எந்தவிக்கிரகத்தையாகியும்; ச
 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமிக்

(ச) சவ. உச. க. க. பேதுரு. உடு. க. லேவி. உய. உச. உச. ஏசா. சு. உ. உ. க. கொரி. கூ. யெ. (க) அதி. உய. உச. மத்.
 யெ. கு. உபா. ச. உ. உ. க. ச. யோவா. யெ. உ. உ. கூ. யெ. (ய) வச. யெ. யெ. உபா. கூ. உ. (யக) லேவி. யெ. ச. ச. யெ. எபி. யெ.
 உ. வச. யெ. (யஉ) எபி. யெ. உ. யெ. (யகூ) வச. யெ. யெ. (யச) வச. யெ. (யடு) வச. யெ. க. சா. மு. உ. க. ச. கு. க. கொரி.
 எ. கு. (யக) எபி. யெ. யெ. யெ. யெ. யெ. எ. க. லா. எ. கு. யெ. எபி. யெ. உ. க. (யஎ) உபா. ச. யெ. (யச) ஏசா. ச. ச.
 அதி. கூ. உ. ஆதி. யெ. யெ. யெ. யெ. யெ. எ. ரே. ச. உ. ச. எபி. யெ. உ. ச. எபி. யெ. உ. ச. (உக) அதி. கூ.
 கு. ச. சா. மு. ச. யெ. (உஉ) லேவி. யெ. கூ. உ. சா. மு. ச. எ. யெ. (உக) வச. யெ. யோ. ச. கூ. ச.—(உய) அதி. உ. லேவி.
 உ. ச. யெ. ச. ஒ. சி. யெ. ச. அதி. யெ. கூ. (க) உ. இரா. யெ. எ. கு. எ. ரே. உ. கு. (ச) லேவி. உ. ச. க. உபா. ச. யெ. சவ. கூ. எ. எ.

குக்கிழே, சலத்திலுமுள்ள எந்த வஸ்து வின்பிரதிருபத்தையாகிலும், நீ உனக்குண்டாக்கவேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். - உன் தேவனும் யெகோவாவுமாகிய நான், பிதாக்கன் செய்த அதிகாரத்தை, என்னைப்பகைக்கிற பிள்ளைகளிடத்தில், மூன்று நாடாலை முறைவரைக்கும், விசாரிக்கிற எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறேன். - என்னிடத்தில் அன்பு வைத்து, என்கட்டளைகளைக் காத்துக்கொள்ளுகிறவர்களுக்கு, ஆயிரம் தலைமுறைவரைக்கும், தயை செய்கிறவராயிருக்கிறேன்.

எ உன் தேவனாகிய யெகோவாவின் நாமத்தை விளையவழங்காயாக. யெகோவா தமது நாமத்தை விளைய வழங்குகிறவனைத்தண்டியாமல் விடார்.

அ ஓய்வுநாளைப்பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. - ஆறுநாளும், நீ வேலை செய்து, உன் சகலகிரியைகளையும் நடத்துவாயாக. - ஏழாம்நாள், உன் தேவனாகிய யெகோவாவின் ஓய்வுநாள்: நீ யானாலும், உன்புத்திரானாலும், உன்புத்திரியானாலும், உன் பணிவிடைக்காரனானாலும், உன்பணிவிடைக்காரியானாலும், உன் மிருகசீவனானாலும், உன் வாசல்களிலுள்ள பரதேசியானாலும், அநிலே யாதொரு வேலையை யுஞ்செய்யவேண்டாம். - யெகோவா வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், அவைகளிலுள்ள யாவையும், ஆறுநாளில் உண்டாக்கி, ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்: அதிலே யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப்பரிசுத்தப்படுத்தினார்.

யெ உன் தேவனாகிய யெகோவா உனக்கு அளிக்குந்தேசத்தில் உன்னையுசரித்திருப்பதற்கு, உன் பிதாவையும், மாதாவையும், கணம்பண்ணுவாயாக.

- யக கொலை செய்யாயாக.
- யச விபசாரஞ்செய்யாயாக.
- யடு களவு செய்யாயாக.
- யச பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லாயாக.
- யஎ பிறனுடைய வீட்டையிச்சியாயாக; பிறனுடைய மனைவியையும், அவன் பணிவிடைக்காரனையும், அவன் பணிவிடைக்காரியையும், அவனுடைய ஏருதையும், அவனுடைய கழுதையையும், பிறனுடைய மற்றெந்தப்பொருளையும், இச்சியாயாக என்னும் இவ்வாக்குகள் யாவையும் அருளிச்செய்தார்.
- யஅ சனங்களைல்லாரும், இடிமுழக்கத்தையும், எக்

காள சத்தத்தையும், மின்னலையும், மலைபுகைகிறதையும் கண்டார்கள். அதைக்கண்டு, சனங்கள் பயத்தோடே பின்வாங்கித் தூரத்தில் நின்று, - மோசேயை நோக்கி, நீரே எங்களோடே பேசும். யக நாங்கள் கேட்போம். தேவன் எங்களுடனே பேசாதபடி பண்ணும். நாங்கள் இறந்துபோவோமென்றார்கள். - அதற்கு மோசே, பயப்படாதிருவ் உங்கள்; உங்களைச் சோதிக்கும் பொருட்டும், பாவஞ்செய்யாமல், தம்மைப்பற்றும் பயம் உங்களுக்கு எரிக்கும் பொருட்டும், தேவனிப்படித்தோன்றி வருவாரான். - சனங்கள் தூரத்தில் நிற்க, மோசே, தேவனிருந்த காரிமேகத்தைச்சமீபித்தான்.

அப்பொழுது யெகோவாமோசேயை நோக்கி, நீங்கள் இவரவேல் சந்தியாரிடத்தில், நான் வானத்திலிருந்து உங்களுடனே பேசினதைக் கண்டீர்கள். - நீங்கள் என்முன்னிலையில், வென் உளளியினாலே தெய்வங்களையும், பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்குண்டாக்கலாகாது.

நீங்கள் எனக்கு மண்ணினால் ஒருவேதிகை உசு செய்து, அதின்மேல் உங்கள் ஆமொகளை, தகனபலியாகவும், ஸ்தோத்திரபலியாகவுஞ்செலுத்துவீர்களாக. நான் என்முத்தை நினைவுகூர்ப்பண்ணும் எந்தஸ்தானத்திலும், உங்களிடத்தில் சேர்ந்து உங்களை ஆசீர்வதிப்பேன். - எனக்குக் உடுகல்வினால் வேதிகையை உண்டாக்கவேண்டாமொகில், உளியிட்டகற்களால் அதை உண்டாக்கலாகாது. நீங்கள் அதில் உளியிட்டால், அதை அசுசிப்படுத்தினீர்கள். - உங்கள் நிருவாணங்கா உண்ணப்படவுங்கடும்; ஆதலால் என்வேதிகையின்மேல், படிவழியாய், ஏறலாகாது, என்று சொல்லென்றார்.

உக. அதிகாரம்.

- க. பணிவிடைக்காரர்: எ. பணிவிடைக்காரிகள்: யெ. ஆள்கொலை செய்பவர்கள்: யச. நரசோரர்: யஎ. பிதாமாதாவை வைகிறவர்கள்: யஅ. அடிப்பவர்கள்: யெ. பணிவிடை செய்பவர்களைக் கோவினாடிப்போர்: உஉ. கருப்பவதிகையடிப்பவர்கள்: உச. பணிவிடைக்காரரையடிப்பவர்கள்: உஅ. மனிதரைமுட்டிமோடு: கூக. குழி வெட்டி விடுதல்: கூடு. மறுமாட்டையும் முட்டிமோடு.

மேலும் நீ அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய நியாயப்பிரமாணங்களாவன: - எபிரேயரில் ஒரு அடிமையைக்கொண்டீர்களானால், அவன் ஆறு வருஷம் ஊழியனுஞ்செய்து, ஏழாம் வருஷத்திலே சுமமா விடுதலைபெற்றுப்போகக்கடவான். - ஒன்றி கூ

(டு) ஏசா.சச.யெ.யக. அதி.கச.யச. யோச.உச.யக. லேவி.உய.டு. எண்.யச.யஎ.கூ. யோபு.டு.ச. எரே.உ.க. (ச) சங்.அக.கச. ரோ.யக.உஅ. (எ) அதி.உக.உ. லேவி.யக.யெ. சங்.யெ.ச. மத்.டு.கூ. மீகா.க.யக. (அ) அதி.கச.யக.யச. லேவி.யக.கூ.கய. (க) எசேக்.உய.யெ. ஓரக்.யக.யச. (ய) ஆதி.உ.உ.கூ. நீதி.யக.யச.யஎ.யச. யக. (யச) ஆதி.உ.உ. (யெ) லேவி.யக.கூ. எரே.கடு.எ. மத்.யெ.ச. ஓரக்.யஅ.உய. எபே.ச.கூ. (யக) மத்.டு.உச. (யச) மத்.டு.உஎ. (யடு) லேவி.யக.யக. மத்.யக.யஅ. க.தெச.ச.சு. (யச) அதி.உக.உ. மத்.யக.யஅ. (யஎ) மீகா.உ.உ. அபகூ.உக. ஓரக்.யெ.யடு. அப.உய.கூ. எபே.டு.கூ.டு. எபி.யக.டு. யோபு.கூ.க. மத்.டு.உஅ. (யஅ) அதி.யக.யஅ. (யக) கலா.கூ.யக.யெ. எபி.யெ.யக. உபா.டு.உடு. (உய) சசாமு.யெ.உய. ஆதி.உஉ.க. உபா.ச.ய நீதி.கூ.எ. ஏசா.அ.யகூ. (உச) க.இரா.அ.யெ. (உஉ) உபா.ச.கச. (உக) அதி.கஉ.க. உ.இரா.யஎ.கூ. தானி.டு.ச.உக. உ.கொரி.க.யச.யெ.யச. (உச) லேவி.க.உ. உபா.யெ.டு.யக. க.இரா.அ.சகூ. எஸ்ரு.ச.யெ. ஆதி.யெ.உ. (உடு) யோச.அ.கய. - (உச. அதி. உ.) லேவி.உடு.கூ. எரே.கச.யச.

யாய்வந்திருந்தால், ஒன்றியாய்ப்போகக்கடவன். விவாகம்பண்ணினவனாய் வந்தானாகில், அவன் மனைவியும் அவனுடன் போகக்கடவன்.—அவனுடைய எசமானன், அவனுக்கொருபெண்ணைவிவாகஞ்செய்துகொடுத்தும், அவன் புத்திர புத்திரிகளைப் பெற்றுமிருந்தால், அந்தப் பெண்ணும், அவன் பிள்ளைகளும், அவளுடைய எசமானன் வசத்திலிருக்கக்கடவர்கள்: அவன் ஒன்றியாய்ப்போகக்கடவன்.—அந்த அடியான், என் எசமானனிலும், என் மனைவியிலும், என் பிள்ளைகளிலும்பற்றியிருக்கிறேன். நான் விடுதலைபெற்றுப்போகேனென்று, மணப்பூணமாய்ச்சொன்னால்,—அவனுடைய எசமானன், அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக்கதவினருகேயாவது, கதவுநிலையினருகேயாவது, சேர்ப்பண்ணி, அவனுடைய எசமானன் அவன் காதை, கம்பியினாலே குத்தக்கடவன். பின்பு அவன் எப்பொழுதும் அவனிடத்தில் சேலித்துக்கொண்டிருக்கக்கடவன்.

ஒருவன் தன் புத்திரியை அடியாளாக விற்றிருந்தால், அடியான், போவதுபோல, அவளும் போகப்படாது.—அவளைத் தான் விவாகம்பண்ணிக்கொள்வெனென்றுவாக்குத்தத்தம்பண்ணிய எசமானன் பிரியலீனனாயிருந்தால், அவன் மீட்கப்படலாம்; அவன் அவளுக்கு வஞ்சனைசெய்தபடியால், அவளை அந்நியருக்குவிற்கும் அதிகாரம் அவனுக்கில்லை.—அவன் அவளைத்தன் புத்திரனுக்கு விவாகஞ்செய்யவாக்குத்தத்தம்பண்ணியிருந்தால், தன் புத்திரிகளை நடத்துவதுபோல, அவளையும் நடத்தக்கடவன்.—அவன் வேறொரு பெண்கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திரங்கனையும், இவ்வாழ்க்கையையும், குறைக்கலாகாது.—இந்த மூன்றையும், அவன் அவளுக்கு கிரீவாகம்பண்ணினால்விட்டால், அவன்பணங்கொடாமல் விடுதலைபெற்றுப்போகக்கடவன்.

ஒருவன் ஒருமனுஷனைச் சாவடித்தால், அவன் கொல்லப்படவேண்டும்.—ஒருவன் அப்பிராயமின்றித் தேவ ச்செயலாய்த் தன்னைக்குகேரிட்டவனைக்கொன்றால், அவனைடைக்கலம்புகவேண்டிய ஸ்தலத்தை உங்களுக்கு நியமிப்பேன்.—ஒருவன் துணிகரத்துடனே பிறனைக்கொல்லும்படி, கபடமாய்வந்தால், என்வேதிகையினின்றும் அவனைப்பிடித்துக்கொண்டுபோய்க் கொடுக்கவேண்டும்.—தன் பிதாவையாவது, மாதாவையாவது, அடிக்கிறவன், கொல்லப்படவேண்டும்.

ஒருவன் மற்றொருவனைத் திருடிவிற்குலும், இவன் அவன் கையிலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க்கொல்லப்படவேண்டும்.

தன்பிதாவையாவது, மாதாவையாவது, நிந்திக்கும்பிறவன் நிச்சயமாய்க்கொல்லப்படவேண்டும்.

சண்டைபண்ணும் மனிதரில் ஒருவன், மற்றொருவனைக் கல்வினாவது, முட்டித்தொழிவினாவது, தாக்கியவிடத்து, அவன் சாவாமற்சிறிந்து,—எழுந்து வெளியிலே தன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடந்தால், அடித்தவன் தண்டனைபெறான். ஆனாலும் அவன் வேலைகட்டநஷ்டமியுத்தும், அவனை நன்றாய்ச் சொல்தப்படுத்தியும், விடக்கடவன்.

ஒருவன் தன் அடியாணையாகிலும், அடியாணையாகிலும், கோலினாலடிக்க, அவன்கையாலிறத்தால், அவன் நிச்சயமாய்த் தண்டிக்கப்படவேண்டும்.—இரண்டொருவன் உயிரோடிருந்தால், உகவர்களவன் உடைமையாதலால், அவன்தண்டிக்கப்படவேண்டியதில்லை.

சிலமனிதர் சண்டைபண்ணிக்கருப்பவதியா உகன ஒருஸ்திரியையடிக்க, அவளுக்குச்சேதமில்லாமல், கருப்பக்கனிவிழுந்தால், அடிபட்டஸ்திரியின் புருஷன் சுமத்தினதை, நியாயாதிபதிகள் சமூகத்திலிறுக்கவேண்டும்.—சேதமுண்டானால், உகசீவனுக்குச்சீவனையும்,—கண்ணுக்குக் கண்ணை உசையும், பல்லுக்குப்பல்லையும், கைக்குக்கையையும்,—காலுக்குக்காலையுங்கொடுக்கவும்; தகனத் துக்குத்தகனமும், காய்த்துக்குக்காயமும், தழும்புக்குத்தழும்பும், பெறவும் வேண்டும்.

ஒருவன் தன் அடியான்கண்ணையாகிலும், தன் உகனடியான் கண்ணையாகிலும் கெடும்படி அடித்தால், அவன் கண்ணின்சேதத்தினிமித்தம் அவனை விடுதலைபண்ணி விடவேண்டும்.—அவன் உகதன்னடியான்பல்லையாகிலும், தன்னடியான்பல்லையாகிலும், உடைத்தால், அவன் பல்லின்சேதத்தினிமித்தம் அவனை விடுதலைபண்ணி விடவேண்டும்.

ஒருமாமு, புருஷனையாகிலும், ஸ்திரியையாகி உகனும், முட்ட அவர்கள் இறந்துபோனால், அந்தமாமு கல்லெறியப்படவேண்டும். அதின்மாமுசத்தைப்புசிக்கப்படாது: மாட்டையுடையவனே தண்டிக்கப்படான்.—தன்மாமு வழக்கமாய்முட்ட உகடுகிறதென்று தெரிவிக்கப்பட்டும், அதற்குடையவன், அதைக்கட்டிவையாதிருந்தவிடத்து, ஒருபுருஷனையாகிலும், ஸ்திரியையாகிலும், கொன்றால் மாடுக்கல்லெறியப்படவேண்டும்; அதையுடையவனுக்கொல்லப்படக்கடவன்.—அபராதம் கூடுகிறக்கும்படி தீர்க்கப்பட்டால், தன்சீவனைப்பீட்கும்பொருட்டே, அதையிறுக்கவேண்டும்.—புத்திரகண்ணையாகிலும், புத்திரியையாகிலும், அதுமுட்டினாலும், மேற்சொல்லிய தீர்ப்பின்படியே, அவனுக்குச்செய்யவேண்டும்.—அடியாணையாவது, அடியாணையாவது, ஒருமாமுமுட்டினால், அந்தமாமு

(டு) உபா.யெ.யெ.யெ. (சு) அதி.உஉ.அ, உஅ, சவ்.சய.சு. (எ) நிதி.டு.டு. வச.உ.க. (ய) க.கொரி.எ.டு. (யஉ) ஆதி.க.சு. மத்.உக.டுஉ. (யக) க.சாமு.உச.ச.ய.ய.அ. எண்.கடு.யெ. யோச.உஉ.உ. (யச) எண்.யெ.கூ. எபி.ய. உக. க.இரா.உஉ.அ—கசு. (யசு) உபா.உச.எ. ஆதி.க.எ.உஅ. அதி.உஉ.ச. (யஎ) நீதி.உஉ.உய. மத்.யெ.ச. (யக) உசாமு.க.உக. (உய) ஆதி.ச.யெ.உச. ரோ.யக.ச. (உக) லேவி.உடு.ச.டு.ச.சு. (உஉ) உபா.உஉ.ய.அ.ய.க. (உச) யுத்.டு.க.அ. (உஅ) ஆதி.க.டு. (கய) எண்.கடு.கக. (கஉ) சக.யக.யெ.யக. மத்.உக.யெ.

டையுடையவன் அவர்களுடைய எசமானனுக்கு முப்பதுவேக்கல்வெள்ளியைக் கொடுக்கக்கடவன்: மாடோ கல்லெறியப்படவேண்டும்.

௯௯ ஒருவன் ஒருகுழியைத்தோண்டியாகிலும், ஒருகுழியைவெட்டியாகிலும், பின்பு அதைமுடாமல் விட்டிருக்கையில், அதிலேமாடாவது, கழுதையாவது, விழுந்தால், -குழிவெட்டினவன் அவைகளை உடையவனுக்கு நஷ்டமிறுக்கவேண்டும்: செத்தமிருகம் அவனுக்கேயுரியது.

௧௦௦ ஒருவனுடைய மாடு பிறனுடைய மாட்டை முட்ட, அது செத்தால் உயிரோடிருக்கிறமாட்டை அவர்கள்வீற்று, அதின்கிரயத்தைப்பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள்: -அந்தமாட்டையுடையவன் அதுமுன்னமே முட்டுகிறமாடென்று அறிந்திருந்தும், அதைக்கட்டிவையாதிருந்தால், அவன்மாட்டுக்குமாட்டைக் கொடுக்கவேண்டும். செத்தது அவனுடையது.

௧௦௧ -அந்தமாட்டையுடையவன் அதுமுன்னமே முட்டுகிறமாடென்று அறிந்திருந்தும், அதைக்கட்டிவையாதிருந்தால், அவன்மாட்டுக்குமாட்டைக் கொடுக்கவேண்டும். செத்தது அவனுடையது.

உ.அ. அதிகாரம்.

க. களவு: ௫. சாதாரணசேதங்கள்: ௭. அடைக்கலம்வைத்தபொருளின்சேதம்: ௮. ஒருவரவசத்தில் விட்டிருந்த மிருகத்தின் சேதம்: ௮௪. இரவற்பொருள்: ௮௬. விபசாரம்: ௮௮. குளியம்: ௮௯. மிருகசங்கம்: ௯௦. தேவபூசை: ௯௧. பாதேசி விதவை அநாதபிள்ளைகள்: ௯௫. அநியாயவட்டியும் ஈடும்: ௯௮. நியாயாதிபதி நீதினை: ௯௯. முதற்பேறுகள்.

ஒருவன் ஒருமாட்டையாவது, ஆட்டையாவது, திருடி அதையடித்தால், அல்லது அதைவிறரால், அவன் அந்தமாட்டுக்கு ஐந்துமாடுகளையும், ஆட்டுக்குநாலு ஆடுகளையும், பிரதியாகக்கொடுக்கவேண்டும். -திருடன் கன்னமிடுகையில், ஒருவன் கண்டுபிடித்து அவனை அடித்துக்கொன்றால்,

௧௦௨ அகினியித்தம் இவனுக்கு இரத்தப்பழியில்லை. -குரியன் உதித்துவிட்டால், இவனிரத்தம் சிந்தப்படவேண்டும். அவன் பிரதிகொடுப்பதுகடமை; அவன் கையிலொன்று மில்லாதிருந்தால், தான் செய்த களவின் மித்தம் விலைப்படக்கடவன். -அவன் திருடின மாடாவது, கழுதையாவது, ஆடாவது, உயிருடனே அவன் கையில் காணப்பட்டால், திருமடங்குகொடுக்கவேண்டும்.

௧௦௩ ஒருவன் பிறனுடைய வயல்வெளியிலாவது, திராட்சத்தோட்டத்திலாவது, தன் மிருகத்தையே விட்டால், அவன் தன்சயவயல்வெளியிலும், திராட்சத்தோட்டத்திலுமுள்ள உத்தமபலத்தில் பிரதிகொடுக்கவேண்டும். -அக்கினிமூண்டு, முள்ளுக்களிற்பற்றி, கதிர்ப்போரையாவது, அரியாமலிருக்கிற பயிரையாவது, வயல்வெளியிலுள்ள வேறெதையாவது பட்சித்தால், அக்கினிகொளுத்தினவன், உத்தரவாதம் பண்ணவேண்டும்.

௧௦௪ ஒருவன் பிறனிடத்தில் பணத்தையாவது, பண்டத்தையாவது, அடைக்கலம்வைக்க; அவனுடைய விட்டிருந்து அவை திருடப்பட்டால், அவன் அதற்கு இருமடங்குகொடுக்கவேண்டும். -காணும்போன் மாடு, கழுதை, ஆடு, வஸ்திர முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையதென்று சொல்லிக்குற்றஞ்சாற்றினால், இருகிறதானுடையவழக்கும், நியாயாதிபதிகளிடத்தில் சேரக்கடவன். நியாயாதிபதிகளாற் குற்றவாளியென்று தீர்க்கப்படுபவனெவனோ, அவன் மற்றவனுக்கு இருமடங்குகொடுக்கக்கடவன்.

ஒருவன் தன் கழுதையைவது, மாட்டையாவது, ஆட்டையாவது, வேறொரு மிருகத்தையாவது, பிறன்வசத்தில் விட, அது செத்தாலும், சேதப்பட்டாலும், ஒருவருங்காணாதபடி, ஒட்டிக்கொண்டுபோயிருந்தாலும், -அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று சொல்லி, யெகோவாவின்மேல் ஆணையிட்டால், உடையவன் அதையங்கிகரிக்கவேண்டும்: இவனோ பிரதியளிக்கவேண்டுமெனில்லை. -அது அவனிடத்திலிருந்து களவுபோய்விட்டால், அவன் அதையுடையவனுக்குப் பிரதியளிக்கவேண்டும். -அது பிறனுடையிருந்தால், அதற்குச்சாட்சி யெகோடுப்பதேயன்றிப் பிறண்டதற்காகப் பிரதியளிக்கவேண்டுமெனில்லை.

ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும், இரவயசலாகவாங்கினவிடத்தில், அதையுடையவன் கூட இராத்தபொழுது அதுசேதப்பட்டாலும், செத்தாலும், அவன் அதற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும். -அதையுடையவன் கூட இருந்தாலும்கிடில், உத்தரவாதம் பண்ணவேண்டுமெனில்லை. அதுவாடைக்குவாங்கப்பட்டிருந்தால், அதுவாடையினிமித்தம்வந்தது.

வாக்குத்தத்தம் செய்யப்படாத ஒருகன்னியை யெகோ ஒருவன் வசியம் பண்ணி, அவளுடன் சயனித்தால், அவன் அவளுக்குப் பரிசுக்கொடுத்து, அவனைவிவாகம் பண்ணவேண்டும். -அவளுடைய யெகோபிதா அவனையவனுக்குக்கொடாமல் மறுத்தால், கன்னியருக்குக்கொடுக்குஞ் சீதனமுறைப்படி, அவன்பணம் நிறுத்துக்கொடுக்கவேண்டும்.

குனியக்காரியை உயிரோடுவிடக்கூடாது. யெகோ மிருகத்துடன் சயனிக்குறவனெவனும் நிச்சயமாக யமாய்க் கொல்லப்படவேண்டும்.

யெகோவாவுக்கேயன்றி வேறு தேவர்க்கு ஒருவனுக்குப் பலியிடுகிறவன் நிருமலமாகப்படவேண்டும்.

பாதேசியைத்துயரப்படுத்தவும் வேண்டாம், உத்தரவாதம் படுத்திரவப்படுத்தவும் வேண்டாம். நீங்களும், ஏ

டையலீட்டிலிருந்து அவை திருடப்பட்டவிடத்து, திருடன் அகப்பட்டால், அவன் அதற்கு இருமடங்குகொடுக்கவேண்டும். திருடன் அகப்படாதேபோனால், -அந்தவிட்டுக்காரன்தானே பிறருடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ வென்றறியும்படி, அவனை நியாயாதிபதிகளிடத்தில் கொண்டுபோகவேண்டும். -காணும்போன் மாடு, கழுதை, ஆடு, வஸ்திர முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையதென்று சொல்லிக்குற்றஞ்சாற்றினால், இருகிறதானுடையவழக்கும், நியாயாதிபதிகளிடத்தில் சேரக்கடவன். நியாயாதிபதிகளாற் குற்றவாளியென்று தீர்க்கப்படுபவனெவனோ, அவன் மற்றவனுக்கு இருமடங்குகொடுக்கக்கடவன்.

ஒருவன் தன் கழுதையைவது, மாட்டையாவது, ஆட்டையாவது, வேறொரு மிருகத்தையாவது, பிறன்வசத்தில் விட, அது செத்தாலும், சேதப்பட்டாலும், ஒருவருங்காணாதபடி, ஒட்டிக்கொண்டுபோயிருந்தாலும், -அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று சொல்லி, யெகோவாவின்மேல் ஆணையிட்டால், உடையவன் அதையங்கிகரிக்கவேண்டும்: இவனோ பிரதியளிக்கவேண்டுமெனில்லை. -அது அவனிடத்திலிருந்து களவுபோய்விட்டால், அவன் அதையுடையவனுக்குப் பிரதியளிக்கவேண்டும். -அது பிறனுடையிருந்தால், அதற்குச்சாட்சி யெகோடுப்பதேயன்றிப் பிறண்டதற்காகப் பிரதியளிக்கவேண்டுமெனில்லை.

ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும், இரவயசலாகவாங்கினவிடத்தில், அதையுடையவன் கூட இராத்தபொழுது அதுசேதப்பட்டாலும், செத்தாலும், அவன் அதற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும். -அதையுடையவன் கூட இருந்தாலும்கிடில், உத்தரவாதம் பண்ணவேண்டுமெனில்லை. அதுவாடைக்குவாங்கப்பட்டிருந்தால், அதுவாடையினிமித்தம்வந்தது.

வாக்குத்தத்தம் செய்யப்படாத ஒருகன்னியை யெகோ ஒருவன் வசியம் பண்ணி, அவளுடன் சயனித்தால், அவன் அவளுக்குப் பரிசுக்கொடுத்து, அவனைவிவாகம் பண்ணவேண்டும். -அவளுடைய யெகோபிதா அவனையவனுக்குக்கொடாமல் மறுத்தால், கன்னியருக்குக்கொடுக்குஞ் சீதனமுறைப்படி, அவன்பணம் நிறுத்துக்கொடுக்கவேண்டும்.

குனியக்காரியை உயிரோடுவிடக்கூடாது. யெகோ மிருகத்துடன் சயனிக்குறவனெவனும் நிச்சயமாக யமாய்க் கொல்லப்படவேண்டும்.

யெகோவாவுக்கேயன்றி வேறு தேவர்க்கு ஒருவனுக்குப் பலியிடுகிறவன் நிருமலமாகப்படவேண்டும்.

பாதேசியைத்துயரப்படுத்தவும் வேண்டாம், உத்தரவாதம் படுத்திரவப்படுத்தவும் வேண்டாம். நீங்களும், ஏ

உஉ கிப்துதேசத்தில் பரதேசிகளாயிருந்தீர்கள்.—வித வையையாகிலும், அநாதபிள்ளையையாகிலும், உக உபத்திரவப்படுத்தாதிருங்கள்.—நீங்கள் அற்பத்திலாகிலும் அவர்களை உபத்திரவப்படுத்த, அவர்களை உண்ணுகோக்கி ஒலமிட்டால், அவர்களிடம் உச ஒலத்தை நிச்சயமாய் நான்கேட்டு,—கோபம் கொண்டு, உங்களைக்கட்கத்தினாலேகொலைசெய்வேன். அதினால் உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் அநாதபிள்ளைகளுமாவார்கள்.

உடு என்சனங்களுக்குள்ளே உங்கள் அயலவனுடைய ஒருதரித்திரனுக்கு நீங்கள் பணங்கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவன்போல, உக அவனிடத்தில் வட்டிவாங்கவேண்டாம்.—பிறனுடைய வஸ்திரத்தை நீங்கள் ஈடாகவாங்கினால், சூரியன் அஸ்தமிக்குமுன், அதையவனுக்கு உக கொடுத்துவிடுங்கள்.—அதல்லவா அவன்போர்வை. அது அவன்கேத்துக்குப் போர்வையாயிருக்கின்றதே. வேறெந்நிலைபோர்த்துப்படுத்துக் கொள்வான்: அவன் உண்ணுகோக்கி ஒலமிடும் பொழுது, நான், இரக்கமுன்னவரானபடியால், அவனுக்குச் செவிகொடுப்பேன்.

உக நியாயபதிபுகளை நிற்க்கவும், உன்சனக்களினிபதியைத்தாஷணிக்கவும்வேண்டாம்.
உக முதல்முதல்முற்றிய உன்பலனையும், உன் திராட்சீகரையும், கைவேத்தியம் பண்ணத் தாமதியாதிரு. உன்முதற்பேரூணுபத்திரரை எனக்குக்கொடிகொடு.—உன் ஆடுமாடுகளிலும் அப்படியே செய்வாயாக. அவைகள் ஏழுநாளானவும்தங்கள் தாயுடனிருக்கட்டும்; எட்டாம்களில் எனக்குக்கொடு.
உக நீங்கள் எனக்குப்பரிசுத்தராயிருக்கக்கடவீர்கள். வெளியிலே மிருகங்களைப் பிறண்டமாமிசத்தைப்புகியாமல் அதைநாய்களுக்குப்போடுங்கள்.

உக. அதிகாரம்.

க. அபவாதம்: உ. பொய்ச்சாட்சி: ச. உபகாரம்: சு. நியாயம் செய்தல்: ஞ. உபத்திரவப்படுத்தல்: க. பரதேசி: டி. பயிர்செய்கை: டிஉ. ஓய்வுநாள்: டிசு. தேவபூசை: டிசு. வருஷத்தின் மூன்றாண்டம்: டிசி. பலிதானம்: டிசி. முற்றத்தன்: உசு. ஆசீர்வாதம்.

நீவீண்பழிச்சொல்லை அங்குகரிக்கவேண்டாம்.
உ தியருடன்கூடிப்பொய்ச்சாட்சிக்காரருகவேண்டாம். தீமைசெய்யும்படி, மிருகியானகூட்டத்தாரைப்பின்செல்லவேண்டாம். வழக்கிலே நியாயத்தைப்பூரட்டும்படி, மிருகியானவர்கள் பட்ட

சத்திற்காய்ந்து, உத்தரங்கொடுக்கவேண்டாம்.—வழக்கிலே தரித்திரர் முகத்தையும் பார்க்கவேண்டாம்.

உன் சத்துருவின் மாடானாலும், கழுதையாலானும் தப்பிப்போகக்கண்டால், அதைத்திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய்விடு.—உன் பகைநுணுடைய கழுதை தன்சமையோடே விழுந்துகிடக்கக்கண்டால், அதற்கு உதவிசெய்யாமல் விடுவாயா; அவசியமாய் அதற்கு உதவிசெய்யவேண்டும்.

உன்னிடத்திலிருக்கிற தரித்திரனுடைய வியாச்சியத்தில், அவன் நியாயத்தைப்பூரட்டவேண்டாம்.—பொய்யான காரியத்துக்குத் தூரமாயிரு. குற்றமில்லாதவனையும், நீதிமானியுட்கொலைசெய்யாதிரு. நான் துன்மார்க்களை நீதிமானென்று தீர்க்கமாட்டேன்.

பரிதானம் நூல்களைக்குருடாக்கி, நீதிமான்களுடைய வாக்குகளைப்பூரட்டினதது; ஆதலால் பரிதானம் வாங்கவேண்டாம்.

பரதேசிய உபத்திரவப்படுத்தாதிரு: நீங்கள் எகிப்துதேசத்தில் பரதேசிகளாயிருந்தபடியால், பரதேசிகளினிருதயம் இன்னவிதமென்றறிந்திருக்கிறீர்கள்.

ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அவைகளின் பலனைச் சேர்த்துக்கொள்.—ஏழாம் வருஷத்தில் உன் சனங்களுக்குள்ளே தரித்திரர் புகிக்கவும், சேஷமானதை வெளியிலுள்ள செந்துக்கள் தின்னவும், அந்நிலங்களைச்சுமாவாட்டிவிடு. உன் திராட்சத்தோட்டத்தையும், உன் சீதவிருட்சத்தோப்பையும், அப்படியே செய்வாயாக.

ஆறுநாள் உன் மிரியைகளைச்செய்து, ஏழாம் பிறநாளில் உன்மாமும் கழுதையும் இளைப்பாறவும், உன் பணிவிடைக்காரியின் புத்திரனும், பரதேசியும் இளைப்பாறவும், ஓய்ந்திரு.

நானுங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும், சாவதானமாயிருங்கள். அந்நியதேவர்களுடையபேரைச் சிந்தையில்வைக்கவும் வேண்டாம். அதை உன் வாயினாலே உச்சரிக்கவும் வேண்டாம்.

வருஷத்தில் எனக்கு மூன்று உற்சவஞ்செய்ய வியாயம்.—ஆபீப்பாதத்தில், நீ எகிப்து தேசத்தை விட்டுப் புறப்பட்டபடியால், நானுணக்குவித்தித்தபடி, அந்தமாதத்திலே குறித்தகாலத்தில், ஏழுநாள் புளிப்பில்லாத அப்பத்தைப்புகித்து, புளிப்ப

(உஉ) உபா.யி.யி. உபா.உச.யி. எசா.க.யி.உக. சக.எ.யி. யா.க.உ.எ. (உக) உபா.யி.க. யோபு.கி.க. ஊ.க.யி.எ. யா.க. இ.ச. (உச) யோபு.க.உக. புல.கி.க. (உடு) லேவி.உடு.கி. எசே.யி.யி.யி. (உச) உபா.உச.க. யோபு.உஉ.சு. நீதி.உ.யி.க. எசே.யி.யி.யி. ஆமோ.உ.யி. (உஎ) அதி.கச.சு. உ.நானா.கயி.க. (உசி) பீர்.உ.உ. அப.உக.இ. (உக) அதி.உக.யி.க. அதி.யி.க.உ.யி. (கய) உபா.யி.க.க. லேவி.உஉ.உ. (கச) அதி.யி.க. எசே.ச.யி.ச. (உசு) அதி.க. (லேவி.யி.க.யி.க. சங்.யி.க. நீதி.யி.யி. உபா.யி.க.யி.எ.யி. சங்.யி.க. அப.சு.யி.க. (உ) ஆதி.எ.க. அதி.க.உ.க.உ. யோசு.உச.யி.க. உபா.க.யி.எ. (ச) உபா.உஉ.க. மத்.இ.சச. (இ) உபா.உஉ.ச. (ச) உபா.உஎ.யி.க. ஆமோ.இ.யி.உ. மல்.கி.க. (எ) வச.க. எபே.ச.உடு. உபா.உஎ.உடு. எரே.எ.க. அதி.கச.எ. ரோ.க.யி.யி. (அ) உபா.யி.க.யி.க. எசா.க.உக. எசே.உஉ.யி.உ. அப.உச.உச. (க) உபா.யி.க. எசே.உஉ.எ. மல்.கி.க. (யி) லேவி.உடு.கி.ச. (யி) அதி.உ.யி.யி.க. ஊ.க.யி.யி. (யி) உபா.ச.யி. சங்.க.க. எபே.இ.யி.க. எண்.க.உ.க.யி. யோசு.உக.எ. (யி) அதி.கச.உக. உபா.யி.க.யி.க. (யி) அதி.யி.உ.யி.க. உபா.யி.க.யி.க.

யக பில்லாத அப்பத்தின் உற்சவத்தையும்,—நீ பிர யாசப்பட்டி, வயவில் விதைத்து, உன் பயிரின் முதற்பலத்தை யெடுக்கிற அரி அரியுங்காலத் தின் உற்சவத்தையும், வருஷமுடிவிலே வய வில் உன் பிரயாசத்தினால் கிடைத்த பலத்தை நீ சேர்த்தபின் சேர்ப்பின் உற்சவத்தையும், ஆசரிக் கக்கடவாய். வெறுங்கையோடே ஒருவனும் யெ என்சந்நிதியில் வரவேண்டாம்.—உனக்குள்ளே ஆண்மக்கள் சகலரும் வருஷத்தில் மூன்றுதரம் தேவனாகிய யெகோவாவின் சந்நிதியில் வரவேண்டும்.

யஅ புனிப்புள்ள அப்பத்துடன் எனக்குரிய பலி யினிரத்தத்தை வைவேத்தியம்பண்ணவும் வேண் டாம்; என் பலியின்நிணத்தை விடியற்காலம்வ யக ரைக்கும்வைக்கவும் வேண்டாம்.—உன் நிலத்தில் முதல்முதல்விளைந்தகில்முதற்பலத்தை,உன் தே வனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவாய். வெள்ளாட்டுக்குட்டியை அ தினுடையதாயின் பாலிலேபாகம்பண்ணவேண் டாம்.

உய வழியில்உன்னைக்காப்பாற்றும்படிக்கும்,நான் ஆயத்தப்படுத்திய ஸ்தானத்துக்கு உன்னை நடத் திக்கொண்டிப்போகும்படிக்கும், ஒரு தூதனானவ ரை உனக்குமுன்னே அனுப்புகிறேன், பார்.—

உக அவர்சமுக்கத்தில் எச்சரிக்கையாயிரு. அவர்வாக் குக்குச்செவிகொடு. என் நாமம் அவரிலிருப்ப தினால் உங்கன்பாவங்களை அவர் மன்னிக்கமாட் டார்; ஆதலால் அவர்கோபிக்கும்படி நடவாதி

உஉரு.—நீ உண்மையாய் அவர் வாக்குக்கமைந்து, நான்சொல்லும்யாவையுஞ்செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச்சத்துருவாகி உன் விரோ டுகளை உபத்திரவப்படுத்துவேன்.—என் தூதனானவரே உனக்குமுன்னடந்துஎமையிரும், இத் தியரும், பெர்சியரும், காணியிரும், ஈவியரும், எபுசியருமிருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக் கொண்டிப்போவார். அவர்களை நான் சேதித்து

உச விடுவேன்.—நீ அவர்களுடைய தேவர்களை நமஸ் கரியாமலும், சேவியாமலும், அவர்கள் செய யுங்கிரியைகளைப்பின்பற்றி நடவாமலும், அவர் களைச்சங்கரித்து அவர்களுடைய சிலைகளைச்சின் உடுபின்பின்படுத்தி.—உங்கன் தேவனாகிய யெ கோவாவையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உங்கன் போசன பானங்களை ஆசீர் வதிப்பார். நோய் உங்களுக்குள்ளிராமலைகற்றுவேன்.

உச அழிகருக்களும் மலடுகளும் உன் தேசத்திலி ருப்பதில்லை. உன் ஆயுள்நாங்களைப் பூரணப்

படுத்துவேன்.—என்னுண்டாரும் பயங்கரம்உன உனக்குமுன் செல்லும்படி பண்ணுவேன். நீ செல்லுமிடந்தோறுமுள்ள சனங்களைல்லாரை யுங்கலக்கி, உன் சத்துருக்களைல்லாரும் உனக் குப் புறங்காட்டும்படி செய்வேன்.—ஈவியரைஉய யும், காணியரையும், எத்தியரையும் உன்முன் னின்றும் ஒட்டிவிடும்படி குளவிகளை உனக்கு முன் அனுப்புவேன்.—தேசம் பாழாய்ப்போடக டென்பதினாலும், காட்டுமிருகங்கள் உனக்குவி ரோதமாய்ப்பெருகிவிடுமென்பதினாலும்,நானஅ வர்களை உன்முன்னின்றும் ஒருவருஷத்துக்குள் னே ஒட்டிவிடாமல்;—நீ பெருகித் தேசத்தைச் கூடு சதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சங்கொஞ்சமாய் உன்முன்னின்றும் ஒட் டிவிடுவேன்.—செங்கடல் தொடங்கி, பெயில் கூக தியருடைய சமுத்திரம்வரைக்கும், வனாந்தரந் தொடங்கி, நதியவரைக்கும், உன்என்ல்லையா யிருக்கும்படிசெய்வேன். நான் அந்தத்தேசத்துச் சனங்களை உன்கையிலொப்பிப்பேன். நீ அவர் களை உன்முன்னின்றும் ஒட்டிவிடு.—அவர்க கூஉ னோடும் அவர்கள் தேவர்களோடும் ஒரு உடன் படிக்கையும் பண்ணுகிரு.—அவர்கள் உன்னை கூக எனக்குவிரோதமாய்ப் பாவஞ்செய்யும்படி பண் ணவுகூடும், ஆதலால் உன்தேசத்தில் அவர்கள் வசிக்கலாகாது. நீ அவர்களுடைய தேவர்களைச் சேவித்தால், நிச்சயமாய் அது உனக்கு ஒருகண் ணியாகுமென்று சொல்லச்சொன்னார்.

உச. அதிகாரம்.

க. மோசே மலையிலேறும்படி கட்டளைபெறல்: கூ. சனங்கள் கட்டளைகளை யங்கிகரித்தல் மோ சே ஒர் வேதிகையும் பன்னிரண்டு ஸ்தம்பங்க ளும் நிருமாணித்தல்: கூ. தெய்வமகிமை விளங் குதல்: யஉ மோசே ஆரோணியும் ஊரையும் காலவானிகளாக வைத்துவிட்டும் பருவத்தி லேறி இராப்பகல் நாற்பதுநாளளவும் தங்கல்.

பின்னும் அவர் மோசேயைநோக்கி, நீயும் ஆ க ரோனும், நாதாயும், அபியூவும், இஸரவேலரின் முதியோரில் எழுபதுபேரும், ஏறி, யெகோ வாவின் சந்நிதியை அடைந்து, தூரத்தில்நின்ற ஆராதனை செய்யுங்கள்.—மோசேமாதிரம் யெ உ கோவாவின் சமீபத்தில்வரலாம்: அவர்கள் ச மீபித்து வரக்கூடாது. சனங்களோ, அவனுட னே ஏறவும்படாதென்றார்.

மோசேபோய், யெகோவாவின் வாக்கு கூ கன் யாவையும், நியாயப்பிரமாணங்கள் யாவை யும், சனங்களுக்குக்கறிவித்தான். அப்பொழுது ச

(யக) லேவி.உக.ய. உபா.யக.யக. (யஅ) அதி.யஉ.அ. உபா.யக.ச. (யக) லேவி.உக.ய.யெ. உபா.உக.ய. உபா. யச.உக. (உய) அதி.யச.யக. எண்.உய.யக. யோச.இ.யக. சங்.கக.யக. (உக) எண்.யச.யக. எபே.சக.ய. எபி. கூ.ய.யக. எண்.யச.கரு. யோச.உச.யக. எரே.இ.எ. ஏசா.க.க. எரே.உக.க. யோவா. ய.க.ய.க.அ.(உஉ) ஆதி. யஉ.க. எரே.க.ய.உய. (உச) வச.உய.யோச.உச.அ.யக. (உச) அதி.உய.க. லேவி.யஅ.க. உபா.யஉ.க.ய.க. அதி. கூ.ய.க. எண்.கூ.இ.உ. உபா. எ.இ.உ.இ. (உஇ) உபா.க.யக. யோச.உஉ.இ. யோச. உச. யச.யஇ.க.சாமு.எ.க. மத்.ச.ய. உபர்.உஅ.இ.அ. அதி.யஇ.உச. உபா.எ.யஇ. (உச) உபா.உஅ.ச. யோபு.உக.ய. மல்.க.ய.யக. ஆதி. உஇ.அ. யோபு.இ.உச. சங்.இ.உக. சங்.க.ய. (உஎ) அதி.க.இ. யோச.உக.யக. உபா.எ.உக.சங்.யஅ.ச.ய. (உஅ) உபா.எ.உ. யோச.உச.யஉ. (உக) உபா.எ.உ. (கக) அதி.யஇ.யஅ. எண்.கூ.க.யோச.க.ச. க.இரா.ச.உக. உச. யோச.உக.சச. நியா.க.ச. (கஉ) அதி.கூ.யஉ.யஇ. உபா.எ.உ. (கக) அதி.கூ.யஉ. யோச.உக.யக. நியா. உ.க. க.சாமு.யஅ.உக.—(உச அதி.க) லேவி.யக.உ. (க) அதி.யக.அ. உபா.இ.உஎ. கலா.க.யக.உய.

னங்கள் எல்லாரும் ஏகசத்தமாய், யெகோவா அருளிய சகல வாக்குகளையும் கைக்கொள்வோமென்றார்கள்.—மோசே யெகோவாவின் வாக்குகள் எல்லாவற்றையும் எழுதிவைத்து, அதிகாரியிலெழுத்து, மலையின் அடியில், ஒரு வேதிகையையும், இலரவேலருடைய பன்னிரண்டு கோத்திரத்தின்படி, பன்னிரண்டு தூண்களையும் உண்டாக்கி,—இலரவேல் சந்ததியாரில் வாசிப்பாரை அனுப்ப, அவர்கள் யெகோவாவுக்குத் தகனபலிகளையும் நிவேதித்ததன்றி, எருதுகளை யும், ஸ்தோத்திரப்பலிகளையுமிட்டார்கள்.—பின்பு மோசே பாதி இரத்தத்தை எடுத்துப் பாத்திரங்களில்வாங்கி, பாதி இரத்தத்தை வேதிகையின்மேலேலேதெளித்து, உடன்படிக்கையின் புல்தகத்தை எடுத்து, சணங்களுடைய செவிக்வேறுப்படி வாசித்தான். அவர்கள் யெகோவா அருளிய எல்லாவற்றிற்கும் அமைந்து எடப்போமென்றார்கள்.—மோசே இரத்தத்தையெடுத்துச் சணங்களின்மேலேலேதெளித்து, இவ்வாக்குகையாவையையும் குறித்து, யெகோவா உங்களுடனே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம்துவே என்றான்.

க. பின்பு மோசேயும், ஆரோனும், சாதாபும், அபியூரும், இலரவேலரின் முதியோரில் எழுபது வரும் ஏறிப்போய்,—இலரவேலருடைய தேவனைக்கண்டார்கள். அவருடைய பாதத்தின்மேலே, நீலரத்தினமழுத்திய தாத்திற்கொப்பாகவும், தெளித்த வாணத்தைப்போல, ஒளியுள்ளதாகவும் இருந்தது.—அவர் இலரவேல் சந்ததியாரின் அதிபதிகள்மேல் தமது கையை நீட்டவில்லை. அவர்களும் தேவனைத்தரிசித்து, பின்பு போசனபாணஞ்செய்தார்கள்.

உ. யெகோவா மோசேயைகோக்கி, நீ மலையின்மேலேறி, என் சமீபத்தில்வா; அங்கேயிரு: கானெழுதியிருக்கிற வேதனாலோடும், கட்டளைகளோடும், கற்பலகைகளை உனக்குத்தருகிறேன். நீ அவைகளைச் சணங்களுக்குப் போதியெய் லுசெசால்வ,—மோசேயும், அவன் பரிசாரகனாகிய யோசவாவும்எழுந்தார்கள். மோசே தேவனுடைய மலையின்மேலேறினான்.—அவன் முதியோரைகோக்கி, காங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமனவும், நீங்களிங்கே எங்களைக்காத்திருங்கள். ஆரோனும், ஊரும், உங்கனோடேயிருக்கிறார்களே. ஒருவனுக்கு யாதொரு விவகாரமுண்டானால், அவர்களிடத்தில் போகலாமென்பதென்று—மோசே மலையின்மேலேறி, ஒரு மேகம் மலையைமூடிற்று. யெகோவாவின் மகிமைப்பிரகாசம் சீனும் மலையின்மேலே தங்கிற்று.—மே

கம் ஆறுநாள் அதை மூடியிருந்தது. ஏழாம்பாளில் அவர் மேகமத்தியில்நின்ற மோசேயை அழைத்தார்.—மலை யுச்சியில் தோற்றிய யெகோவாவின் மகிமைப்பிரகாசம் இலரவேல்சந்ததியாருடைய பார்வைக்குச்சவாலிக்கிற அக்கினிபோலப் பிரகாசித்தது.—மோசே மேகமத்தியிற்பிரவேசித்து மலையின்மேலேறினான். மோசே இரவும்பகலும் காற்பதுநாள் மலையிலிருந்தான்.

உடு. அதிகாரம்.

க. ஆவாசம் நிருமாணிக்கும்படி தேவன் கட்டளையிடல்: டி. வேதப்பெட்டிலட்சணம்: டிஎ. கிருபாசயத்தினிலட்சணம்: உக. பீடமுந்தெய்வசமூக அப்பணம்: கக. செடிவிளக்கினிலட்சணம்.

யெகோவா மோசேயை கோக்கி,—இலரவேல் சந்ததியார் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்தும்படிக்கு, அவர்களுடனேபேசுவாயாக. இஷ்டத்துடன் மனப்பூர்வமாய்க்கொடுப்பவன் எவனோ, அவனிடத்தில் எனக்குக்காணிக்கையை வாங்குவீர்களாக.—நீங்களவர்களிடத்தில் வாங்கவேண்டியகாணிக்கையாவன,—பொன், வெள்ளி, பித்திரை, நீலம், சூயிரம், சிவப்பு என்னும்நிறங்களையுடைய மெல்லிய பஞ்சினூல், வெள்ளாட்டுமயிர்,—சிவப்புவண்ணக் கொடுத்த ஆட்டுக்கடாந்தோல், தகசின்தோல், சீத்தீம்மரம்,—விளக்கெண்ணெய், அபிவேகதைலத்துக்குப்பரிமாணதிரவியங்கள், அபத்துக்குச் சகந்தலருக்கங்கள்,—கோமேதக இரத்தினம், ஏபோத்துவஸ்திரத்திலும், மார்புப்பதக்கத்திலும், பதிக்குமிரத்தினங்கள், என்னுமியவைகளாம்.—அவர்கள் எனக்கு ஒருபரிசுத்தல்தானத்தை உண்டாக்கக் கடவர்கள்: காண் அவர்களுக்குள்வாசம்பண்ணுவேன்.—காண் உனக்குக்காட்டுகிற ஆவாசத்தின் சாயலின்படிக்கும், அதிவள்ளசகல பாத்திரத்தின்சாயலின்படிக்கும், நீங்கள் முழுவதுஞ்செய்வீர்களாக.

சீத்தீம் மரத்தினால், இரண்டரைமுழ நீளமும் டி ஒன்றரை முழ அகலமும், ஒன்றரைமுழ உயரமுமாக ஒரு பெட்டிசெய்யவேண்டும். அதைச் செம்பொற்றகட்டால் மூடவேண்டும்.—அதற்கு டிகளும்புறம்பும் மூடி அதின் நான்குபக்கத்திலும் பொன்னினாலே திரிணைவகுத்து,—அதற்கு நாலு டி பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலுமூலைகளிலுஞ்சேர்த்து, ஒருபக்கத்தில் இரண்டுவளையங்களும், மற்றப்பக்கத்தில் இரண்டுவளையங்களும் இருக்கும்படிசெய்து,—சீத்தீம் டிக் மரத்தால் தண்டுகளையும் செய்து, அவற்றையும்

(ச) உபா.கக.க. ஆதி.உஅ.யுஅ. (ஈ) எபி.க.யுஅ. (எ) எபி.க.யு.க. (அ) எபி.க.உ.ய. எபி.யு.க.உ.ய. க.பேதுரு.க.க. (ஓ) ஆதி.க.உ.க.ய. அதி.க.க. நியா.யு.க.உ.உ. ஏசா.க.க.டு. யோவா.க.யு.அ. க.நீமோ.க.யு.க. எசேக்.க.உ.க. வெளி.ச.க. மத்.யெ.உ. (யக) அதி.யு.க.உ.க. ஆதி.யு.க.யு.க. நியா.யு.க.உ.உ. ஆதி.க.க.டு.ச. க.கொரி.யு.யு.அ. (யஉ) அதி.க.க.யு.அ. உபா.டு.உ.உ.(யக) அதி.க.க.உ.யெ. வ.ச.உ. (யடு) அதி.யு.க.க.யு.க. மத்.யெ.டு.(யக)எண்.யெ.ய. (யஎ) அதி.க.உ. அதி.யு.க.யு.அ. எபி.யு.உ.யு.அ.உ.க. (யஅ) அதி.க.ச.உ.அ. உபா.க.க.—(உடு. அதி.உ.) அதி.க.டு.டு.உ.க. க. எணா.உ.க.க.டு.க.யு.ச. எஸ்.ரூ.உ.சு.அ. நி.கி.யு.க.உ. உ.கொரி.அ.யு.உ. உ.கொரி.க.எ. (ச) ஆதி.ச.க.ச.உ. (ஈ) அதி.உ.எ.உ.ய. அதி.க.யு.உ.க. அதி.க.யு.க.ச. (எ) அதி.உ.அ.ச.சு. அதி.உ.அ.யு.டு. (அ) அதி.க.க.க.க.சு. எபி.க.க.உ. க.இரா.க.யு.உ. உ.கொரி.க.யு.க. எபி.க.க. வெளி.உ.ச.க. (க)வ.ச.யு. (ய) எபி.க.ச.

யசு பொற்றகட்டால்மூடி.—அந்தத் தண்டுகள் பெட்டியைச் சமக்கும்படி அவைகளைப் பெட்டியின்பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சக்கடவா. —அந்தத்தண்டுகள் பெட்டியினின்றும் கழற்றப்படாமல், அதின்வளையங்களோடேயிருக்கவேண்டும்.—அந்தப்பெட்டிக்குள் நான் உணக்குத்தருஞ் சாட்சிப்பத்திரத்தை வைப்பாயாக.

யஎ மேலும் இரண்டரை முழநீளத்திலும், ஒன்றரைமுடி அகலத்திலும், செம்பொன்னினால் ஒரு கிருபாசயம்பண்ணு.—அந்தக் கிருபாசயத்தின் இரண்டோரத்திற்கும், பொன்னினால் வைரவேலையாக இரண்டு கெருபிகளையுண்டாக்கு; கிருபாசயத்தின் இரண்டோரத்திற்கும் இரண்டுகெருபிகளை உண்டாக்கு.—ஒருவிளிம்புக்கு ஒருகெருபியையும், மற்றவிளிம்புக்கு ஒருகெருபியையும், மூன்றுமுண்டாக்கு.—அந்தக் கெருபிகள், கிருபாசயத்தைத்தங்கன்சிறகுகள்மூடத்தக்கதாக, ஒன்றுக்கொன்றெதிர்ப்புக்காய்த்தங்கன் சிறகுகளை உயரவிரித்தபடி இருக்கவேண்டும். கெருபிகளுடைய முகமோ, கிருபாசயத்தை நோக்கிப்படியிருக்கவேண்டும்.—அந்தக் கிருபாசயத்தை நீ பெட்டியின்மேல்வைத்து, அந்தப்பெட்டிக்குள்ளேநான் உணக்குத்தரும் சாட்சிப் பத்திரத்தை வைக்கவேண்டும்.

உஉ சாட்சிப்பெட்டியின்மேலிருக்கிற இரண்டு கெருபிகளின்மத்தியினின்றும், கிருபாசயத்துக்குமேலாய் நான் உணக்குத்தரிசனமாகி இலரவேல்சந்ததியாருக்கு நான்கட்டளையிடும்யாவையும் உன்னிடத்தில் சொல்லுவேன்.—சீத்தீம்மரத்தால் இரண்டுமுழநீளத்திலும் ஒருமுழவகலத்திலும் ஒன்றரைமுழவுயரத்திலும் ஒருபீடத்தையுஞ்செய்வாயாக.—அதைச் செம்பொற்றகட்டால்மூடி, அதின் நான்குபக்கத்திலும், பொன்னினால் உடுவிளிம்புசெய்வாயாக.—அதின் நான்குபக்கங்களிலும் நாலுவிற்றகடையகல்ச் சட்டத்தையும், அதின் நாலுபக்கங்களிலும் பொன் விளிம்பையுஞ்செய்வாயாக.—அதற்கு நாலுபொன்வளையங்களைப்பண்ணி, அவைகளையுதின் நான்குமுலைகளிலுமுள்ள நான்குகால்களிலும் இடவேண்டும்.—

உஎ பீடத்தைச்சமக்கும்படி தண்டுகளை மாட்டத்தக்கதாக அந்த வளையங்கள் சட்டத்தினருகோடே உயிருக்கவேண்டும்.—பீடத்தைச்சமக்கும்படி தண்டுகளைச் சீத்தீம் மரத்தினால்செய்து அவைகளைப் பெற்றகட்டால்மூடுவாயாக.—அதற்குரிய கலங்களையும், கரண்டிகளையும், கிண்ணங்களையும், பாணபலியை வார்ப்பதற்குரியகரகங்களையுஞ்செய்யுமா பொன்னினால் செய்யவேண்டும்.—என் சந்நிதியில், பீடத்தின்மேல் நித்தமுஞ் சமுகத்தப்பம் வைக்கவேண்டும்.

உக செம்பொன்னினால் ஒரு கிளைவிளக்கையுஞ்

செய்வாயாக. அந்த விளக்கைக் கொட்டுவேலையாகச் செய்யவேண்டும். அதின் தண்டும், கிளைகளும், அரும்புகளும், காய்களும், பூக்களும், அப்படியே செய்யப்படவேண்டும்.—அந்தக்கிளைவிளக்கின் ஒருபக்கத்தில் மூன்று கிளைகளும், மற்றப்பக்கத்தில் மூன்றுகிளைகளுமாக ஆறுகிளைகள் அந்தக்கிளைவிளக்கின் பக்கங்களில் விடவேண்டும்.—ஒரு கிளையில் வாதுமக்கொட்டைக் கொப்பானமூன்று அரும்புகளும், ஒருகாயும், ஒரு பூவும், மற்றக்கிளையிலும் வாதுமக்கொட்டைக் கொப்பான மூன்று அரும்புகளும், ஒருகாயும், ஒரு பூவுயிருக்கவேண்டும்; கிளைவிளக்கினின்றும் புறப்படும் ஆறு கிளைகளிலும் இப்படியே இருக்கவேண்டும்.—கிளைவிளக்கின் தண்டிலும் வாதுமக்கொட்டைக்கொப்பான நாலு அரும்புகளும் அதின் காய்களும், பூக்களுயிருக்கவேண்டும்.—கிளைவிளக்கினின்றும் புறப்படும் ஆறுகிளைகளுள்ளும் முதற்சோட்டின்சீழ் ஒரு காயும், இரண்டாம்சோட்டின்சீழ் ஒரு காயும், மூன்றாம் சோட்டின்சீழ் ஒரு காயுயிருக்கவேண்டும்.—அவைகளின் காய்களும், அவைகளின் கிளைகளும், பொருத்திலவாதிருக்கவேண்டும்; முழுவதும் செம்பொன்னினால் செய்யப்பட்ட கொட்டுவேலையாயிருக்கவேண்டும்.—அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக. அவைகள் அதற்குநேரே வெளிச்சம் கொடுக்கும்படிவிளக்குக்கொளுத்தக்கடவர்கள்.—அதற்கேற்ற திரிவெட்டிகளையும், திரிப் பாத்திரங்களையும், செம்பொன்னினால் செய்யவேண்டும்.—அதையும், அதற்குரியபாத்திரங்கள் யாவையும், ஒரு கிக்கோச்செம்பொன்னினால்பண்ணவேண்டும்.—மலையில் நீ கண்டசாயலாதவே சய அவைகளைச்செய்யும்படி, சாவதானமாயிரு.

உசு. அதிகாரம்.

க. ஆவாசத்திலிடுந்திரை. எ. ஆவாசத்தை மூடுதற்குரிய வெள்ளாட்டு ரோம்போர்வை ஆட்டிக்கடாத்தோற்போர்வை தகசுத்தோற்போர்வை: யடு. ஆவாசத்தின் அடைபலகை: உசு. திரைச்சீலை: கூசு. ஆவாசவாயிற்பிரைச்சீலை.

மேலும், நீலம் தாயிரம் சிவப்பு என்னும் நிறங்கள் கொடுக்கப்பட்ட திரித்தமெல்லியபஞ்சினூவிலுலாக்கப்பட்டும், விசித்திரிக்கப்பட்டகெருபிகள் பொருந்தியுயிருக்கும் பத்து மேல் மூடிச்சீலைகளினால், ஒரு ஆவாசத்தைச்செய்வாயாக.—ஒவ்வொரு மேல் மூடிச் சீலை, இருபத்தெட்டு முழநீளமும், நாலுமுழ அகலமுயிருக்கவேண்டும். மேல்மூடிச்சீலைகளைல்லாம் ஒருயளவாகவேயிருக்கவேண்டும்.—ஐந்து மேல்மூடிச்சீலைகள் ஒன்றோடொன்று தொடுக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்றைந்து மேல்மூடிச்சீலைகளும், அப்படியே ஒன்றோடொன்று தொடுக்கப்பட்

(யடு) க.இரா.அ.அ. (யசு) அதி.கூ.ய.உ. உபா.ய.உ.டு. க.இரா.அ.க. உ.இரா.ய.க.ய.உ. எபி.க.ச. (யஎ) ரோ.க.உ.டு. எபி.க.டு. (உய) க.இரா.அ.எ. எபி.க.டு. (உக) அதி.உக.கூ.ச. (உஉ) அதி.உக.ச.உ.ச.க. எண்.ய.எ.ச. எண்.எ.அ.க. க.சாமு.ச.ச.உ.சாமு.ச.உ.உ.இரா.ய.க.ய.டு. சங்.அ.ய.க. சங்.க.ய.க. ஏசா.க.எ.ய.சு (உக) க.இரா எ.ச.அ. எபி.க.உ. (கய) லேவி.உச.டு.சு. (கக) க.இரா.எ.ச.க. ச.ச.ச.உ. எபி.க.உ. வெளி.க.ய.உ. வெளி.ச.டு. (கஎ) அதி.கூ.எ. லேவி.உச.கூ.ச. உ.நாளா.ய.க.ய.க. எண்.அ.உ.(சய) க.நாளா.உ.அ.ய.க.ய.க. எபி.அ.டு.—(உசு.அதி.க.) அதி.கூ.அ.

ச டிருக்கவேண்டும்.—ஒரு மேல் மூடிச் சீலையின் கடை ஓரத்தில், நீல தூலால் வளையங்களிடவாயாக. மற்ற மேல்மூடிச்சீலையின் கடை ஓரத்திலும் அப்படியே செய்யவேண்டும்.—ஒன்றோடொன்று இணையும்படி ஒருமேல்மூடிச்சீலையில் ஐம்பது வளையங்களையும் தொடுக்கப்படும். மற்ற மேல்மூடிச்சீலையின் கரையிலே ஐம்பது வளையங்களையுஞ்செய்வாயாக.—ஐம்பது பொற்கொளுவிகளையும்பண்ணி, ஒரு ஆவாசமாகும்படிக்கு, அந்தக்கொளுவிகளால் மேல்மூடிச்சீலைகளை ஒன்றோடொன்று தொடுத்துவிடவாயாக.

ஏ ஆவாசத்தின்மேலே மூடும்படி, வெள்ளாட்டு ரோமத்தினாலே பதினொரு மேல்மூடிச்சீலையை புண்டாக்குவாய்.—ஒவ்வொரு மேல்மூடிச்சீலை முப்பதுமுழ நீளமும், நாலுமுழ அகலமுமாயிருக்கவேண்டும்: பதினொரு மேல்மூடிச்சீலைகளும் ஒரு அளவாயிருக்கவேண்டும்.—ஐந்துமேல்மூடிச்சீலைகளை ஒன்றாய் இசைக்கவேண்டும், மற்றைய ஆறுமேல்மூடிச்சீலைகளையும், அப்படியே ஒன்றாய்ச்சைக்கவேண்டும்.—ஆறும் மேல்மூடிச்சீலையை மடித்து, ஆவாசத்தின் முற்பக்கத்தில்விடவாயாக. ஒருமேல்மூடிச்சீலையின் கடை ஓரத்தில் ஐம்பது வளையங்களையிடவேண்டும்.

அவைகளிசைந்திருக்கும்படி, மற்ற மேல்மூடிச்சீலையின் கரைக்கும் ஐம்பதுவளையங்களையிடவேண்டும்.—ஐம்பது பித்தளைக்கொளுவிகளைச் செய்து, கொளுவிகளை வளையங்களில்மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அவைகளைத்தொடுத்து விடவாயாக.—கூடாரத்தின் மேல் மூடிச்சீலைகளில் யிஞ்சினபாதிச்சீலை ஆவாசத்தின் பிற்புறத்தில் தொங்கவேண்டும்.—கூடாரத்தின் மேல்மூடிச்சீலைகளின் நீளத்திலே யிஞ்சியிந்தப்பக்கத்திலிருக்கும்முழுமும், அந்தப்பக்கத்திலிருக்கும் முழுமும், கூடாரத்தை மூடும்படி அதின்பக்கங்களைவிட தொங்கவேண்டும்.—சிவப்பு வண்ணக்கொடுத்த ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்திற்கு ஒருமேற்போர்வையையும், அதின்மேலே தககத்தோலினால் வேறொருபோர்வையையும் உண்டாக்கவாயாக.

ஐதி கியிர்த்தாநிற்கும்படி, ஆவாசத்துக்குச் சீத்தீம் பல மரத்தாற் பலகைகளைக்கு.—ஒவ்வொரு பலகை பத்துமுழநீளமும், ஒன்றரைமுழ அகலமுமாயிருக்கவேண்டும்.—ஒவ்வொரு பலகைக்கு ஒன்றோடொன்று ஒத்த இரண்டு கழுந்துகளிருக்கவேண்டும். ஆவாசத்தின் பலகைகளெல்லாவற்றிலும் இப்படியேயெசவ்வாயாக.—ஆவாசத்திற்கு நீயாக்கும் பலகைகளிலிருப்பதுபலகைகள் தென்மேல்புறமே தென்புறத்திலிருக்கவேண்டும்.—அந்த இருபது பலகைகளின்கீழே நாற்பது வெள்ளிப்பாதங்களை உண்டாக்கவாயாக. ஒருபலகையின்கீழே அதினிரண்டுகழுந்துக்கும் இரண்டுபாதங்களும், வேறு பலகையின்கீழே அதினிரண்

டு கழுந்துக்கும் இரண்டுபாதங்களையிருக்கவேண்டும்.—ஆவாசத்தின் மறுபக்கமாகிய வடப்புறத்திலும் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப்பாதங்களையுஞ்செய்வாயாக.—ஒரு பலகையின் கீழிரண்டுபாதங்களும், மற்ற பலகையின் கீழிரண்டுபாதங்களையிருக்கவேண்டும்.—ஆவாசத்தின்பின்னாக, மேற்புறத்தில், ஆறுபலகைகளையும்;—ஆவாசத்தின் இருபக்கத்துமுள்ள பலகைகளுக்கு, இரண்டுபலகைகளையுஞ்செய்வாயாக.—அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும். மேலேயும் ஒருவளையத்தினாலிசைக்கப்பட்டிருக்கவேண்டும்: இரண்டும் அப்படியேயிருக்கவேண்டும். அவைகளிரண்டு மூலைகளுக்குமாகும்.—அந்தப்படி எட்டுப்பலகைகளும், ஒவ்வொரு பலகையின்கீழே இவ்விரண்டுபாதங்களைப் பதினொரு வெள்ளிப்பாதங்களையிருக்கும்.

சீத்தீம் மரத்தினால், ஆவாசத்தின் ஒருபக்கத்திலும் பலகைகளுக்கு ஐந்து தாழ்களையும்,—ஆவாசத்தின் மற்றைப்பக்கத்துப்பலகைகளுக்கு ஐந்து தாழ்களையும், ஆவாசத்தின் பின்புறமாகிய மேற்புறமே பலகைகளுக்கு ஐந்து தாழ்களையுமுண்டாக்குவாய்.—நெடுதாழ், ஒரு முனைதொடங்கி, மறுமுனைமட்டும், பலகைகளினுடைய மையத்தில், உருவப்பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.—பலகைகளைப்பொற்றகட்டால் மூடுவதும், உகதாழ்கள்பாய்ச்சப்படும் வளையங்களைப்பொன்றிணை செய்வதமன்றி, தாழ்களையும் பொற்றகட்டால் மூடவேண்டும்.—இவ்வதமாகவே, மலை கூடியில் உனக்குக்காண்பிக்கப்பட்ட சாயலின்படி, ஆவாசத்தை நிறுத்துவாயாக.

நீலம் தூயிரம் சிவப்பெண்ணும் நிறங்களையுண்டைய திரித்த மெல்லியபஞ்சினூலினால், ஒருதிரைச்சீலையாக்கு. அதில் விசித்திரவேலையான கெருபிகளும் வைக்கப்படவேண்டும்.—சீத்தீம் பல மரத்தினால்செய்து பொற்றகட்டால், மூடப்பட்ட நாலு தூண்டுகளிலே அதைத்தாக்கிவிட. நாலு வெள்ளிப்பாதங்களின்கீழே நிற்கும். அவைகளின் கொளுவிகள் பொன்னினால் செய்யப்பட்டவேண்டும்.—கடைப்பூட்டின்கீழே, அந்தத்திரைச்சீலையைத்தாக்கிச்சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய். அந்தத்திரைச்சீலை பரிசுத்த ஸ்தானத்திற்கும் யிகவும்பரிசுத்த ஸ்தானத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.—பரிசுத்தஸ்தானத்திலுள்ள சாட்சிப்பெட்டியின் மேல் கிருபாசயத்தை வைப்பாயாக.—திரைச்சீலைக்குவெளியே, பீடத்தையும், பீடத்துக்கெதிரே ஆவாசத்தின் தென்புறத்தே கிளைஎனக்கையும், வைப்பாயாக. பீடத்தை வடப்புறமாகவைக்கவேண்டும்.—கூடாரத்தின் வாசலுக்கு, நீலம் பல தூயிரம் சிவப்பெண்ணும் நிறங்களான திரித்த மெல்லிய பஞ்சினூலினால், விசித்திரமான தையல்வேலையோடே, ஒரு தொங்குதிரையையுண்

(ச) அதி.கக.பச. (பச) அதி.கக.பக. (கய) அதி.உரு.க.சய. எபி.அ.டு. (கக) உ.நாளா.க.பச. மத்.உ.எ.டு.க. பி.க.க. (கக) அதி.உரு.பச. அதி.சய.உ.க. லேவி.பச.உ. எபி.க.உ.க. (கச) அதி.உரு.உ.க. எபி.க.டு. (கடு) அதி.சய.உ. எபி.க.உ. அதி.சய.உ.ச. (கசு) அதி.கக.க.எ.

௧௭ டாக்கி.-அந்தத் தொங்குதிரைக்குப் பொற்கொளுவியுடன் சீத்தீம்மரத்தால், ஐந்து தூண்களைச் செய்பயிட்டு, அவைகளைப்பொற்றகட்டால் மூடி, அவைகளுக்கு ஐந்துபித்தளைப்பாதங்களைவார்ப்பிக்கக்கடவாய்.

௨௭. அதிகாரம்.

௧. வேதிகையினிலட்சணம்: ௧. ஆவாசத்தின்பிராகாரம்: ௨௮. அகிணளவு: ௨௨. தைலவிதி.

ஐந்துமுழுநீளமும், ஐந்துமுழு அகலமும், மூன்றுமுழு உயரமுமாகச் சீத்தீம்மரத்தால், சதுரமாய் ஒரு வேதிகை உண்டிபண்ணுவாயாக.—அதின் நாலுமூலைகளிலும், நாலுகொம்புகளை உண்டாக்குவாய். அதின்கொம்புகள் அதற்கு அபின்னமாயிருக்கவேண்டும்: அதைப்பித்தளைத் தகட்டால் மூடவேண்டும்.—அதின் சாம்பலைவைக்கத்தக்க சாம்பல் பாத்திரங்களும், கரண்டிகளும், கிண்ணங்களும், முட்டைவிகளும், அக்கினிப்பாத்திரங்களுமாகிய சகல பாத்திரங்களையும், பித்தளையிறற் செய்வாயாக.—கண்ணறைகளோடுங் கூடிய ஒருபித்தளைச்சல்லடையைச்செய்து அச்சல்லடையின் நாலுமூலைகளிலும் நாலு பித்தளைவளையங்களை உண்டாக்கி,—அந்தச் சல்லடைவேதிகைக்குள்ளே பாதியுயரத்திலிருக்கும்படி, அதை அந்தவேதிகைச்சுற்றடைப்புக்குக் கீழாக வைக்கவேண்டும்.—வேதிகைக்குச் சீத்தீம்மரத்தாலே தண்டுகளையுஞ்செய்து, அவைகளைப் பித்தளைத்தகட்டால் மூடுவாயாக.—வேதிகையைச்சமக்கத்தக்கதாக அந்தத்தண்டுகள், அதினிரண்டுபக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும்.—உள் வெளி விட்டு, பலகைகளினால் அதைச்செய்யவேண்டும்; மலையில் உணக்குக்காண்பிக்கப்பட்டபடியே அதைச்செய்யக்கடவார்கள்.

௧. ஆவாசத்துக்குப்பிராகாரத்தையும் உண்டிபண்ணு. தென்திசையில் தென்புறத்தின் பிராகாரத்துக்குத்திரித்தமெல்லியபஞ்சினூலினூற்செய்யப்பட்ட தூறுமுழநீளமுள்ள தொங்குதிரைகள் இருக்கவேண்டும். அவைகளுக்கு இருபது தூண்களும்,—அவைகளுக்கு இருபதுபாதங்களும், பித்தளையினால் இருக்கவேண்டும். தூண்களின்கொளுவிகளும், பூண்களுமோ, வெள்ளியினால் இருக்கவேண்டும்.—அப்படியே வடபுறத்தின்நீளத்துக்கும், தூறுமுழுநீளமுள்ள தொங்குதிரைகள் இருக்கவேண்டும். அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளின் இருபதுபாதங்களும், பித்தளையினால் இருக்கவேண்டும். தூண்களின் கொளுவிகளும், பூண்களுமோ, வெள்ளியினால் இருக்கவேண்டும்.—மேற்குப்பிராகாரத்தின் அகலத்துக்கு ஐம்பது முழு நீளமுள்ளதொங்குதிரைகள் இருக்கவேண்டும். அவைகளுக்குத் தூண்கள்பத்து; பாதங்கள்பத்து.—சூரியனுதிக்கிற கிழக்குப்பக்கத்தின்பிராகாரம் ஐம்பதுமுழு அகலமாயிருக்க

வேண்டும்.—ஒருபுறத்துக்குப் பதினைந்துமுழு நீள மூன்றுதொங்குதிரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.—மற்றப்புறத்துக்குப் பதினெட்டுநீளமுழு நீளமுள்ள தொங்குதிரைகளும், அவைகளுக்குமூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும்.—பிராகாரத்தின் வாசலுக்கு, நீலம் தூயிரம் சிவப்பென்னும்நிறங்களையுடைய திரித்தமெல்லியபஞ்சினூலினால், விசித்திரமான தையல்வேலையோடே செய்யப்பட்ட இருபதுமுழுநீளமுள்ளஒருதொங்குதிரையும், அதற்கு நாலு தூண்களும், அவைகளுக்கு நாலுபாதங்களும் இருக்கவேண்டும்.—சுற்றுப்பிராகாரத்தின் தூண்களையாவும், ஒன்றோடு ஒன்று வெள்ளியினால் இசைக்கப்படவேண்டும். அவைகளின் கொளுவிகள் வெள்ளியினாலும், அவைகளின் பாதங்கள் பித்தளையினாலும் இருக்கவேண்டும்.

திரித்தமெல்லிய பஞ்சினூலையும், பித்தளைப் பாதங்களையுமுடைய பிராகாரத்தின் நீளம், தூறுமுழுமும், ஒவ்வொருபுறத்தின் அகலம்ஐம்பதுஐம்பதுமுழுமும், உயரம் ஐந்துமுழுமுமாயிருக்கவேண்டும்.—ஆவாசத்தில் செய்யுமாறாதனைக்கேற்ற மகபாத்திரங்களையாவும், அதின் முனையாணிகளையாவும், பிராகாரத்தின் முனையாணிகளையாவும், பித்தளையாயிருக்கவேண்டும்.

விளக்கு எப்பொழுதும் எரிந்தகொண்டிருக்க உய்கும்படி செய்யும்பொருட்டு, இடித்துப்பிழிந்த சீதவிருட்சத்தின் எண்ணெயை உன்னிடத்திற்கொண்டுவரும்படி, இலரவேல்சந்ததியாருக்குக் கட்டளையிடு.—சபையின் ஆவாசத்தில், சாட்சிப் புகைபெட்டிக்கு முன்னிட்ட திரைச்சீலைக்குவெளியே, ஆரோனும், அவன்புத்திரரும், சாயக்கால்தொடங்கி, விடியற்காலம்வரைக்கும், யெகோவாவின் சக்ரிதானத்தில் அதை ஒழுங்குபடுத்தக்கடவர்கள்: இதுவே தலைமுறைதோறும், இலரவேல் சந்ததியாருக்கு நித்திய நியமம்.

௨௮. அதிகாரம்.

௧. ஆரோனும் அவன்புத்திரரும் ஆசாரியராக நியமிக்கப்படல்: ௨. அவர்களுக்குப்பரிசுத்தவஸ்திரந்தரிக்கக்கட்டளையிடல்: ௩. எபோத்தவஸ்திரம்: ௪. பன்னிரண்டு இரத்தினங்கள் பதிந்தமார்புப்பதக்கம்: ௫. ஊரிம் தூயிமினிவட்சணம்: ௬. எபோத்தையுடைத்தான நீலவஸ்திரம்: ௭. பாகையின்பட்டம்: ௮. தையல்விசித்திரித்த சட்டை, கச்சு, குல்லாக்களினிலட்சணம்: ௯. ஆரோனும் அவன்புத்திரருமானவர்களின் வஸ்திரம்.

உன்சகோதரானுகிய ஆரோன் எனக்கு ஆசாரியத்தொண்டிசெய்யும்படி நீ ஆரோனையும், அவனுடனே ஆரோனின்புத்திரராகிய நாதாயு, அபியூ, எலீயேசார், ஈதாமார்என்னுங்குமாரரையும்கூட்டுலரவேலினினின்றுந்தெரிந்துநியமிக்கக்கடவாய்.

(௧௭) அதி.௧௧.௧௮.—(௨௭. அதி. ௧.) எசேசு.௧௩.௨௩ (௨) எண்.௨௧.௧௮. (௮) அதி.௨௧.௧௨. (௧) அதி.௧௮.௧. (௨௨) லேலி.௨௧.௨. (௨௩) அதி.௨௧.௧௧.௧௧. ௧.சாமு.௧.௧. ௨.நாளா.௨௧.௨௧. லேலி.௧.௨௭. லேலி.௨௧.௧. எண். ௨௮.௨௧. ௧.சாமு.௧௨.௨௮.—(௨௮. அதி. ௧.) எண்.௨௮.௭. எபி.௩.௧.௧.

2 மகிமையின் பொருட்டும், அலங்காரத்தின் பொருட்டும், உன்சகோதரனாகிய ஆரோணுக்குப் பரிசுத்தவஸ்திரங்களை உண்டாக்கக்கடவாய்.—ஆரோணை எனக்கு ஆசாரியத் தொண்டுசெய்யத்தக்கதாகப் பரிசுத்தப்படுத்தும்படி, அவனுக்குவஸ்திரங்களை உண்டாக்கும்பொருட்டு, ஞான ஆவியால் நான் பூர்த்திசெய்த சகல விவேகிகளுக்குக் குங்கற்பிக்கக்கடவாய்.—மாார்ப்புப்பதக்கமும், எபோத்தும், அவ்கியும், விசித்திராங்கியும், பாகையும், இடைக்கச்சம் என்னும்வஸ்திரங்களை உண்டாக்கவேண்டும். எனக்கு ஆசாரியத்தொண்டு செய்யும்படி, உன் சகோதரனாகிய ஆரோணுக்கும், அவன் புத்திரருக்கும், பரிசுத்த வஸ்திரங்களை உண்டாக்கவேண்டும்.

3 அவர்கள் பொன்னையும், நீலம், தாமிரம், சிவப்பென்னும் நிறங்களை யுடைய மெல்லிய பஞ்சினூலையுமெடுத்து, பொன்னினாலும், நீலம், தாமிரம், சிவப்பென்னும் நிறங்களுள்ள திரித்த மெல்லிய பஞ்சினூலினாலும், விசித்திரவேலையாக ஒரு எபோத்தைச் செய்யக்கடவார்கள்.—அது ஒன்றாக இணைக்கப்படும்பொருட்டு, இரண்டுதோளின்மேலும், அதினருகிலிரண்டு துண்டுகளிருக்கவேண்டும்.—அந்த எபோத்தின்மேலிருக்கும் விசித்திரமானகச்சு, அந்த வேலைக்கொப்பாகவே பொன்னினாலும், நீலம் தாமிரம் சிவப்பென்னும் நிறங்களுள்ள திரித்தமெல்லிய பஞ்சினூலினாலுஞ் செய்யப்பட்டு, அதனோடே ஒன்றாயிருக்கவேண்டும்.—நீ இரண்டு கோமேதக இரத்தினங்களை எடுத்து இலரவேல் புத்திரருடைய நாமங்களை அவைகளில் வரைவாயாக.—அவர்களுற்பத்திக் கிரமப்படி ஒரு அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு இரத்தினத்திலேயும், மற்ற ஆறு நாமங்கள் மற்ற இரத்தினத்திலேயும் மிடுக்கவேண்டும்.—கல் வெட்டுவேலையாக முத்திரையைப்போல, அந்த இரண்டு இரத்தினங்களிலும் இலரவேல் புத்திரருடைய நாமங்களை வரைவாயாக; அவைகளைப்

4 பொற்குவணையிப்பிப்பாயாக.—இலரவேல் புத்திரரைப்பற்றி ஞாபகச்சிலையாக, அவ்விரண்டு இரத்தினங்களையும் எபோத் வஸ்திரத்தோளின் மேலிடவாயாக.—யெகோவாவின் சந்நிதானத்தில் ஆரோன் அவர்கள் நாமங்களை ஞாபகக்குறியாகத்தன்னிரண்டுதோள்களிலுந் தரிப்பானாக.—

5 பொன்னினாலே ருவனைகளைச் செய்து அதினருகில் தொடுக்கப்படும் இரண்டு சங்கிலிகளைச் செய்து பொன்னினாலுண்டாக்கி, அந்தச்சங்கிலித்தொடர்பை அந்தக்குவணைகளிற் பூட்டிவிடு.

6 நியாயத்தீர்ப்பின் மாார்ப்புப்பதக்கத்தை விசித்திரவேலையாய்ச்செய்வாயாக; அதை எபோத்தின் வேலைக்கொப்பாகப் பொன்னினாலும் நீலம் தாமிரம் சிவப்பென்னும் நிறங்களை யுடைய திரித்த மெல்லிய பஞ்சினூலினாலுஞ் செய்யவேண்டும்.—

7 அதுசதாரமும், இரட்டையும், ஒருசாண்நீளமும்,

ஒருசாண் அகலமுமாயிருக்கவேண்டும்.—அதிலே யெந நாலுநிரையா யிரத்தினங்களை நிறையப்பதிப்பாயாக. முதல்நிரைகெம்பும், புஷ்பராகமும், மரகதமும், இவைமுதல்நிரை.—இரண்டாம்நிரை மாணி யெக்கமும். நீலமும், வச்சிரமும்.—முன்றாம்நிரை யெகபதுமராகமும், வைரோரியமும், செவ்வந்திக்கல்லும்.—நாலாம்நிரை தர்சீஷ் இரத்தினமும், கோமேதகமும், இயஷ்பியும். இவைகள் அந்தந்தநிரையிலே பொன்னினால் பதிக்கப்பட்டிருக்க வேண்டும்.—முத்திரையைப்போல் இலரவேல் புத்திரருடைய நாமங்களைக்கொண்டிருக்கும் இவ்விரத்தினங்கள், அவர்கள் நாமக்கிரமப்படி, பன்னிரண்டு கோத்திரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம், ஒவ்வொன்றிலேயிருக்கவேண்டும்.—மாார்ப்பு உபதக்கத்தின் அருகில் தொடுக்கப்பட்டு சங்கிலிகளைச் செம்பொன்னினாலுண்டாக்குவாயாக.—அ உகந்தமாார்ப்புப்பதக்கத்துக்கு இரண்டுபொன்வணையங்களைச் செய்து அவ்விரண்டுவணையங்களையும் மாார்ப்புப்பதக்கத்தினிரண்டருகிலுமிட்டு, —பொற்சங்கிலித்தொடர்களிரண்டையும், மாார்ப்புப்பதக்கத்தினருகிலிருக்கும் இரண்டுவணையங்களிலும், மாட்டிவிடு.—அவ்விரண்டு சங்கிலித்தொடர்புகளின் உடு இரண்டுதலைகளையும், இரண்டுருவணையமும்மாட்டி, எபோத் வஸ்திரத்தோளின்மேல்போடு.—நீ உகயிரண்டு பொன்வணையங்களைப்பண்ணி, அவைகளை எபோத்தின் கீழ்ப்புறத்துக்கெதிரான மாார்ப்புப்பதக்கத்தினருகில், இரண்டு மூலைகளிலும்வைத்து, —வேறிரண்டு பொன்வணையங்களைப்பண்ணி அவைகளை எபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதினிசைவுக்கெதிராகவும், எபோத்தின் கச்சுக்கு மேலாகவும், வைக்கக்கடவாய்.—மாார்ப்புப்பதக்கம் எபோத்தின் விசித்திர உமானகச்சுக்குமேலாயிருக்கும்படிக்கும், அது எபோத்தைவிட்டு நீங்காதபடிக்கும், அதை அதின் வணையங்களிலும், எபோத்தின் வணையங்களிலும், நீலநாடாவினால் கட்டவேண்டும்.—ஆரோன்பரி உகசுத்தஸ்தானத்தில் பிரவேசிக்கும்பொழுது இலரவேல் புத்திரரின் நாமங்களைத் தன்னெஞ்சிலிருக்கும் நியாயத்தீர்ப்பின்பதக்கத்திலே, யெகோவாவின் சந்நிதானத்தில் ஒருஞாபகக்குறியாக நித்தமும் தரித்துக்கொள்ளவேண்டும்.

நியாயத்தீர்ப்பின் மாார்ப்புப்பதக்கத்திலே, ஊரீ கூமையும், தாமீமையுமிவாயாக. ஆரோன் யெகோவாவின் சந்நிதானத்தில் பிரவேசிக்கும்பொழுது, அவைகள் அவனுடைய நெஞ்சின்மேலிருக்கவேண்டும். ஆரோன் தன்னெஞ்சின்மேலே இலரவேல் சந்தியாருடைய நியாயத்தீர்ப்பை யெகோவாவின் சந்நிதானத்தில் நித்தமும் தரித்துக்கொள்ளவேண்டும்.

எபோத்தின் வங்கியைத் தனிநீலவண்ணமாயுண் கூட்டாக்கு.—அதின்மேலே நடுவிலொரு துவாரமி கூட்டுக்கவும், அந்தத்துவாரத்தைச்சுற்றி நெய்யப்பட்ட

(2) அதி.உக.இ.உக. லேவி.அ.எ.கூ. எண்.உ.உ.உ.உ.அ. (க) அதி.கக.யக. அதி.கக.க. (ச) வச.யடு. வச.சு. வச.கக. வச.கக. (சு) அதி.கக.உ. (யஉ) அதி.கக.எ. யோச.ச.எ. சக.ச.யச. (யடு) அதி.கக.அ. (யஎ) அதி.கக.ய. (2க) வச.யஉ. (கூ) லேவி.அ.அ. எண்.உ.எ.உ.உ. உபா.கக.ய. க.சா.மு.உ.அ.சு. எஸ்.ரு.உ.சக. கி.கி.எ.சு.இ.

ட ஒரு நாடா இருக்கவும்வேண்டும். கிழியாத படிக்கு அது மார்பின் கவசத்தினுடைய துவா
 ௩௩ ரத்துக்கொத்ததாக இருக்கவேண்டும்.—அதின் டீ
 மோரங்களைச்சுற்றி, நீலம் தூமிரம் சிவப்பெண்
 னும் நிறங்களுள்ள மாதாளம்பழங்களுையும், அ
 ௩௪ வைகளுக்கிடையிடையே சுற்றிலும் பொன்ம
 னிகளையுஞ்செய்யவேண்டும்.—அங்கியினுடைய
 ஓரங்களின்சுற்றிலும்ஒருபொன்மணியும், ஒருமா
 ௩௫ தாளம் பழமும், ஒரு பொன்மணியும், ஒருமாத
 ளம்பழமுமாயிருக்கவேண்டும்.—ஆராதனைசெய்
 யும்பொழுது ஆரோன் அதைத்தரித்துக்கொள்ள
 வேண்டும். அவன் யெகோவாவின் சந்நிதா
 னத்திலே பரிசுத்தஸ்தானத்தில் பிரவேசிக்கும்
 பொழுதும், வெளியே வரும்பொழுதும், அவனு
 டையசுத்தங் கேட்கப்படவேண்டும்: அல்லாதி
 ருந்தால் சாவான்.

௩௬ செம்பொன்னினால் ஒருபட்டத்தைச்செய்து,
 முத்திரையைப்போல் “யெகோவாவுக்குப்ப
 ௩௭ ரிசுத்தம்” என்று, அதில்வரைந்து—அதுபாகையி
 லிருக்கும்படி, அதை நீலநாடாவினாலே பாகை
 ௩௮ யின்முற்புறத்தில் கட்டிவிடு.—இஸரவேல் சந்த
 தியார், பரிசுத்தகாணிக்கைகளாகப் படைக்கும்
 பரிசுத்த பதார்த்தங்களின்தோஷத்தை ஆரோன்
 சுமக்க, அது ஆரோனுடைய நெற்றியின்மேலி
 ருக்கவேண்டும். யெகோவாவின் சந்நிதானத்
 தில் அவர்களங்கிரிக்கப்படும்பொருட்டு, அது
 எப்பொழுதும் அவன் நெற்றியின்மேலிருக்க
 வேண்டும்.

௩௯ மெல்லிய பஞ்சினூலினாலே உள்ளங்கியைச்
 செய்து, மெல்லியபஞ்சினூலினாலே பாகையை
 யுண்டாக்குவாயாக; கச்சையோ, சித்திரத்தை
 யல்லேலையாய்ச்செய்வாயாக.

௪௦ ஆரோனின் புத்திரருக்கும், மகிமையின்பொ
 ருட்டும், அலங்காரத்தின்பொருட்டும், அங்கிக
 ளையும்கச்சுக்களையும், குல்லாக்களையும், உண்டு
 ௪௧ பண்ணவேண்டும்.—அவைகளை உன் சகோதர
 னுகிய ஆரோனுக்கும், அவன் குமாரர்களுக்கும்
 உடுத்தி; அவர்களெனக்கு ஆசாரியத் தொண்டு
 செய்யும்படி, அவர்களுக்குஅபிஷேகஞ்செய்து;
 அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களைப் பிர
 ௪௨ திஷ்டைபண்ணுவாயாக.—அவர்களுடைய நிரு
 வாணத்தைமூடும்படிக்கு, இடப்புமுதல் முழங்
 காலளவும்மெல்லியபஞ்சினூலினாலே சல்லடங்
 ௪௩ களைச் செய்யவேண்டும்.—ஆரோனும், அவனு
 டையபுத்திரர்களும், பரிசுத்தஸ்தானத்தில் ஆரா
 தனைசெய்வதற்குச்சபையின் ஆவாசத்திற்பிரவே
 சிக்கும்பொழுது, அவர்கள்பாவத்தைச் சுமந்து
 சாவாதபடிக்கு, அவைகளைத்தரித்திருக்க வேண்

டும்: இது அவனுக்கும், அவன்பின்சந்ததிக்கும்,
 நித்தியநியமம்.

உக. அதிகாரம்.

௧. ஆசாரியரபிஷேகத்துக்குரியபலி: ௩௮. நித்திய
 தகனபலி: ௪௩. இஸரவேல் சந்ததியாருடனவ
 சிக்க தேவன் வாக்குத்தத்தம்செய்தல்.

அவர்களெனக்கு ஆசாரியத்தொண்டு செய்யும்
 ௧ படி, அவர்களைப்பரிசுத்தப்படுத்தும் பொருட்டு,
 ௨ நீ அவர்களுக்குச்செய்யவேண்டுவது, ஒருகாளை
 யையும், குற்றமற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களை
 யுந் தெரிந்தெடுப்பாயாக.—மெல்லிய கோதுமை
 மாலினாலே புளிப்பில்லாத அப்பத்தையும், எண்
 ௩ னெயிற்பிசைசந்த புளிப்பில்லாத அதிரசங்களை
 யும், எண்ணெய்ப்பூசப்பட்ட புளிப்பில்லாத அ
 ௪ டைகளையும்பண்ணி,—அவைகளை ஒருபெட்டி
 ௫ யிலிட்டு, பெட்டியுடனே அவைகளையும், காளை
 யையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையுங்கொண்
 ௬ டெருவாயாக.—ஆரோனையும், அவனுடையபுத்
 ௭ திரர்களையும் சபையின் ஆவாசவாசலிற் சேரப்
 பண்ணி, அவர்களைச் சலத்திலே ஸ்நானம் பண்
 ௮ னுவித்து,—பின்பு அந்தவஸ்திரங்களை எடுத்து, ஆ
 ௯ ரோனுக்கு உள்ளங்கியையும், எபோத்தின் அங்
 கியையும், எபோத்தையும், மார்ப்புத்தக்கத்தை
 யுந்தரித்து, எபோத்திற்கேற்ற விசித்திரமான
 ௧௦ கச்சையவனுக்குக்கட்டி,—அவன் சிரசிலே பா
 ௧௧ கையைவைத்து,பரிசுத்தகிரீடத்தைப்பாகையின்
 ௧௨ மேற்கவித்து,—பின்பு அபிஷேகத்தைலத்தை எ
 ௧௩ டித்து, அவனுடைய தலையின்மேற் சொரிந்து அ
 ௧௪ பிஷேகஞ் செய்வாயாக.—பின்பு அவனுடைய
 ௧௫ புத்திரரை வருவித்து, அவர்களுக்கும் அங்கிக
 ௧௬ ளைத்தரிப்பாயாக.—ஆரோனுக்கும், அவன் புத்
 ௧௭ திரருக்கும், இடைக்கச்சுக்கட்டி,அவர்களுக்குக்
 ௧௮ குல்லாக்களையும் தரிப்பாயாக: ஆசாரியத்தொண்
 ௧௯ டி அவர்களுக்கு நித்திய நியமமாயிருக்கும். இப்
 ௨௦ படியே ஆரோனையும், அவன் புத்திரரையுமேற்
 ௨௧ படுத்தி,—பின்பு காளையைச் சபையின் ஆவாசத்
 ௨௨ துக்குமுன்பாகக்கொண்டெவரப்பண்ணு. ஆரோ
 ௨௩ னும், அவன்புத்திரரும், தங்கள்கைகளை அந்தக்
 ௨௪ காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்
 ௨௫ கள்.—பின்பு சபையின் ஆவாச வாசலுக்குச்
 ௨௬ சமீபத்தில் யெகோவாவின் சந்நிதானத்திலே
 ௨௭ அந்தக்காளைவை வெட்டி,—அதின் இரத்தத்தி
 ௨௮ லெடுத்து, உன்விரையினால் வேதிகையின் கொம்
 ௨௯ புகள் மேலேயிட்டு, மீந்த இரத்த முழுவதை
 ௩௦ யும் வேதிகையினடியிலே ஊற்றி,—குடல்களை
 ௩௧ மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மே
 ௩௨ லுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களை
 ௩௩ யும்; அவைகளின்மேலுள்ளசவ்வையும், எடுத்து,

(௩௬) அதி.௩௩.௩௩. சக.யச.உய. (௩௮) லேவி.உஉ.க. எண்.யஅ.க. ஏசா.௩௩.௩௩. எசேக்.ச.ச.௩. யோவா.க. உக. எபி.க.உஅ. க.பேதுரு.உஉ.ச. லேவி.உக.யக. ஏசா.௩௩.எ. (௪௦) எசேக்.ச.ச.யஎ.யஅ. (௪௧) அதி.உக.எ. அதி.சய.ய௩. லேவி.ய.எ. லேவி.அதி.அ. எபி.எ.உஅ. (௪௨) லேவி.யக.ச. எசேக்.ச.ச.யஅ. (௪௩) அதி.உய.உக. லேவி.உய.யக.உய. எண்.க.யக. எண்.யஅ.உஉ. அதி.உஎ.உக.—(உக. அதி. க.) லேவி.அ.உ. (உ) லேவி.உச. (௪) அதி.சய.யஉ. எபி.ய.உஉ. (௩) லேவி.அ.எ. அதி.உஅ.அ. (௬) லேவி.அ.க. (எ) அதி.௩௩.உ௩. எண்.௩௩. உ௩. (அ) லேவி.அ.யக. (க) எண்.யஅ.எ. அதி.உஅ.சக. எபி.எ.உஅ. (ய) லேவி.அ.யச. (யஉ) லேவி.அ.ய௩. அதி.உஎ.உ. (ய௩) லேவி.௩௩.

பசு வேதிகையிலே தகிப்பாயாக.—காளையின் மாமி சத்தையும், அதின்தோலையும், அதின்சாணியையும், பாளயத்துக்குப் புறம்பே, அக்கினியால் எரிக்கக்கடவாய்: இதுவே பிரயாச்சித்தப்பலி.—
 ௨௫ பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைப்பிடித்து, அதினுடையதலையின்மேல் ஆரோணும், அவன்புத்திரரும், தங்கள்கைகளை வைக்கக்கடவக வர்கள்.—பின்பு அந்தக்கடாவைவெட்டி, அதின் இரத்தத்தை எடுத்து, வேதிகையைச் சுற்றித்தெளித்து;—ஆட்டுக்கடாவைவந்துண்டித்து, அதின் குடல்களையும், அதின்தொடைகளையும் கழுவி அவைகளையந்தத்துண்டங்களோடும் தலையோலி அமெய்வத்து;—சகலத்தையும் வேதிகையிலேதகித்துவிடுவாயாக: இதுவே யெகோவாவுக்குத்தகனபலி. யெகோவாவுக்கிடப்படும் இரத்தப்பக தகனபலி, சுகந்தம்.—பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும்பிடி, அதினுடைய தலையின்மேல் ஆரோணும், அவன் புத்திரரும், தங்கள் கைகளைவைக்கக்கடவர்கள்.—அப்பொழுது அந்தக்கடாவைவெட்டி அதின் இரத்தத்திலெடுத்து ஆரோணுடைய வலதுகாதின் மடலிலும், அவன் புத்திரரின் வலதுகாதுகளின் மடல்களிலும், அவர்களுடையவலதுகையின் பெருவிரலிலும், அவர்களுடைய வலதுகாலின் பெருவிரலிலும், இட்டு, மீத இரத்தத்தை வேதிகையைச்சுற்றித்தெளித்து;—வேதிகையின்மேலிருக்கும் இரத்தத்திலும், அபிஷேகத்தைலத்திலும் எடுத்து ஆரோணும், அவனுடைய வஸ்திரங்களும், அவனுடைய புத்திரரும், அவர்களுடைய வஸ்திரங்களும்பரிசுத்தமாகும்படி, அவன்மேலும், அவனுடைய வஸ்திரங்களின்மேலும், அவனுடையபுத்திரர்மேலும், அவர்களுடையவஸ்திரங்களின்மேலுந்தெளிப்பாய்.—
 ௨௨ அந்தஆட்டுக்கடா, பிரதிஷ்டையின் ஆட்டுக்கடா ஆதலால், அதிலுள்ள கொழுப்பையும், வாலையும், குடல்களைமூடிய கொழுப்பையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும், வலதுமுன்னந்தொடையையும்,—யெகோவாவுக்குமுன்பாக வைத்திருக்கிற புளிப்பில்லாத அப்பங்களுள்ளபெட்டியில் ஒரு அப்பத்தையும், எண்ணெயில்வெந்த அப்பமாகிய ஒரு அதிரசத்தையும், ஒரு அடையையுமெடுத்து;—அவைகளைவல்லாவற்றையும், ஆரோணுடைய உள்ளங்கைகளிலும், அவன் புத்திரருடைய உள்ளங்கைகளிலும்வைத்து, அவைகளை யெகோவாவுடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் நைவேத்தியமாக அசைவாட்டி,—பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்தெடுத்து வேதிகையின்மேல் தகனபலியாய் யெகோவா

வுக்குச்சுகந்தமாகத் தகிக்கக்கடவாய்: இதுவே யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் நைவேத்தியம்.—ஆரோணுடைய பிரதிஷ்டையின் உசு ஆட்டுக்கடாவிலே மாப்புக்கண்டத்தையெடுத்து, அதையெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டப்படும் நைவேத்தியமாக அசைவாட்டக்கடவாய்.—அது உன்பங்காயிருக்கும். அல்லா உளமலும், ஆரோணுடைய பிரதிஷ்டைக்கும் அவன்புத்திரருடைய பிரதிஷ்டைக்குமேற்ற ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மாப்புக்கண்டத்தையும், உயர்த்திப்பிடிக்கும் முன்னர்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக.—அவையுயர்த்துதிப்பிடிக்கிறபடியால், இஸரவேல் சந்தியார்பலியிடுகிறவைகளில் அவைகளே, நித்தியநியமமாக, ஆரோணையும் அவன்புத்திரரையுஞ்சேரவேண்டும். இஸரவேல்சந்தியார்பலியெகோவாவுக்குமுன்பாக உயர்த்திப்பிடிக்கிற ஸ்தோத்திரபலிகளில் அவைகளே உயர்த்திப்பிடிக்கப்பட்டவைகளாயிருக்கவேண்டும்.—ஆரோனின் பரிசுத்தவல் உக திரங்கள், அவனுக்குப்பின்பு, அவனுடையபுத்திரரைச்சேரும். அவர்கள் அவைகளைத்தரித்துக்கொண்டு, அபிஷேகம்பெற்றுப்பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.—பரிசுத்தஸ்தானத்தில் ஆராதனை கூயெசய்வதற்குச் சபையின் ஆவாசத்தில் பிரவேசிக்கத்தக்கதாக அவனுடையபுத்திரர்களில் அவனுக்குப்பின் ஆசாரியனானவன் அவைகளை ஏழுநாளம்ட்டுந்தரித்துக்கொள்ளக்கடவன்.—அன்றியும், பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைபிடித்து, அதின் மாமிசத்தைப் பரிசுத்தஸ்தானத்தில் பாகம்பண்ணுவாயாக.—அந்த ஆட்டுக்கடாவின் இறைச்சி கூடையையும், பெட்டியிலிருக்கிற அப்பத்தையும், ஆரோணும் அவன்புத்திரரும் சபையின் ஆவாசவாசலில் புசிக்கக்கடவர்கள்.—அவர்கள் தங்களைப் கூக பிரதிஷ்டைபண்ணிப் பரிசுத்தப்படுத்துவதற்கேதுவான பிரயாச்சித்தப்பொருளைப் புசிக்கக்கடவர்கள். அவைகள் பரிசுத்தமானவைகளாகையால் அந்நியனானவன் அவைகளைப்புசிக்கலாகாது.—விடியற்காலம்வரைக்கும் பிரதிஷ்டையின் கூச இறைச்சியிலும், அப்பத்திலும் எதாகிலுஞ்சேஷமாயிருந்தால், அது பரிசுத்தமானபடியால், அதைப்புசியாமல் அக்கினியில் தகிக்கவேண்டும்.—இந்தப்பிரகாரமாக நான் உனக்கு விதித்தபடி கூடு எல்லாவற்றையும் நீ ஆரோணுக்கும், அவன்புத்திரருக்குஞ்செய்வாயாக: ஏழுநாளும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி,—பிரயாச்சித்தத்துப் பாவபகவியாக நானொன்றுக்கு ஒருகாளையைநைவேத்தியம் பண்ணவேண்டும். வேதிகையின்மேற்பிரயாச்சித்தம் பண்ணியபின் அதைச்சுத்திசெய்யவேண்டும். அதைப்பரிசுத்தப்படுத்தும்படி அதற்

(பசு) லேவி.ச.யக.ய௨.உக. எபி.யக.யக. (ய௫) லேவி.அ.யஅ. லேவி.ச.ச—க. (யஅ) ஆதி.அ.உக. (யக) லேவி. அ.உஉ. (உக) லேவி.அ.கூ. வச.ச. எபி.க.உஉ. (உக) லேவி.அ.உசு. (உச) லேவி.எ.கூ. (உ௫) லேவி.அ.உஅ. (உக) லேவி.அ.உக. (உஎ) லேவி.எ.கூ.கூ. உபா.யஅ.ச. (உஅ) லேவி.ய.ய௫. லேவி.எ.கூ. (உக) எண்.உய. உக.உஅ. எண்.யஅ.அ. (கூ) எண்.உய.உஅ. லேவி.அ.கூ. (கூ) லேவி.அ.கூ. (கூ) மத்.ய௨.ச. (கூ) லேவி. ய.யச.ய௫.யஎ. லேவி.உஉ.ய. (கூ) லேவி.அ.கூ. (கூ) யாத்.சய.ய௨. (கூ) எபி.ய.யக. அதி.சய.ய.

௩௭ கு அபிவேசகம் பண்ணக்கடவாய்.—ஏழு நாள ளவும் வேதிகையின்பொருட்டுப் பிராயச்சித்தம் பண்ணி, அதைப்பரிசுத்தமாக்கக்கடவாய். அந் தவேதிகை மகாபரிசுத்தமாயிருக்கும்: வேதிகை யைப்பரிசுக்கிரமாவும் பரிசுத்தமாகும்.

௩௮ வேதிகையின்மேல் நீயிடவிடாமல் அனுதி னமும், ஒருவயதுள்ள இரண்டு ஆட்டுக்குட்டி ௩௯ களைப்பலியிடவேண்டும்.—ஒரு ஆட்டுக்குட்டி யைக்காலிலும், மற்ற ஆட்டுக்குட்டியைமாலை சயிலும், பலியிடவாயாக.—சோலாந்து அளவிற்பத் திலொருபங்கானதுமாய், இடித்துப்பிழிந்த காற் படிஎண்ணெயிலே பிசைந்தமாயிருக்கிற மெல் லியமாவையும், பாணபலியாகக்காற்படிதிராட்ச ரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடனேரிவேதிப் சக பாயாக.—காலையில்ரிவேதித்த கைவேத்தியத்துக் கும், அதின்பாணபலிக்கும் ஒத்தபிரகாரமாக மா லையில் பலியிடிறபொழுதும், மற்ற ஆட்டுக்குட் டியை யெ கோ வாவுக்குச் சுகந்தமாகத்தகணப சஉ லியிடக்கடவாய்.—உங்களுடனே பேசும்படி நா னுங்களைச்சந்திக்குமிடமாகிய சபையின் ஆவாச வாசலில் யெ கோ வாவின் சந்நிதியில் உங்க ள்தலைமுறை தலைமுறையாக, எப்பொழுதும்நீங்க ள்செலுத்தவேண்டிய தகணபலிகளிகைகளே.

௪௩ அங்கே இஸரவேல் சந்தியாரைச் சந்திப் பேன். அந்த ஆவாசம் என்னுடைய மகிமை சச யினாலே பரிசுத்தமாக்கப்படும்.—சபையின் ஆ வாசத்தையும், வேதிகையையும் பரிசுத்தமாக்கு வேன். ஆரோணும், அவன்புத்திரரும், எனக்காசா ரியத்தொண்டுசெய்யும்படிக்கு அவர்களையும்பரி சுகுத்தமாக்கி,—இஸரவேல் சந்தியாருக்குத் தே சகவனாகி அவர்களுக்குள்வாசம் பண்ணுவேன்.—அ வர்களும், தங்களுக்குள்வாசம் பண்ணும்ப டிக்குத்தங்களை எகிப்துதேசத்தினின்றும் புறப்ப ட்செய்த நான் தங்கள் தேவனாகிய யெ கோ வா வென்பதை அறிவார்கள்: நானே அவர் களுடைய தேவனாகிய யெ கோ வா.

௩௦. அதிகாரம்.

௧. தூபவேதிகையினிலட்சணம்: ௩௧. சனங்கள் மீட்பின் இறையிறுத்தல்; ௩௭. பித்தளைத்தொட் டியினிலட்சணம்: ௨௨. சுத்ததைலவிதி: ௩௪. சுகந்ததிரவியவிதி.

தூபமிடும்படி ஒருவேதிகையையும், சீத்தீம்மரத் தினாலுச்செய்வாயாக.—அதுஒருமுழுநீளமும், ஒரு முழு அகலமும், இரண்டுமுழு உயரமும், சதூர வடிவுமாயிருக்கவேண்டும். அதின்கொம்புகள் ௩ தற்கு அபின்னமாயிருக்கவேண்டும்.—அதின்மேல் புறத்தையும், சுற்றுப்புறத்தையும், அதின்கொம்

புகளையும், செம்பொற்றகட்டால்முடி, பொன் னால் திரணையைச்செய்து;—அதைச்சமக்குந்தண் டிகள் பாய்ச்சப்படும்படி அந்தத்திரணைக்குக்கீ ழே, அதினிரண்டுபக்கத்து இரண்டுமுழைகளி லும், இரண்டுபொன்வளையங்களைச்செய்.—அந் தத்தண்டுகளையும், சீத்தீம்மரத்தால்பண்ணி, அ வைகளையும், பொற்றகட்டால் முடுவாயாக.— சாட்சிப் பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச் சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்குமிடமாகிய சாட்சிப்பத்திரத்துக்குமேலுள்ள கிருபாசயத்துக் குமுன்பாக அதைவைக்கக்கடவாய்.—ஆரோன், காலைதோறும் விளக்குகளைச்சோடிக்கும்பொழு து அதின்மேலேசுகந்ததூபமிடக்கடவன்: மாலை யில் விளக்கேற்றும்பொழுதும் அதின்மேலே சுகந்ததூபமிடக்கடவன்.—இதுவே உங்கள் தலை முறைதோறும் யெ கோ வாவின்சந்நிதியிலிட வேண்டிய நித்தியதூபம்.—அதின்மேல்வேறுதூ பத்தையாகிலும், தகணபலியையாகிலும், போச னைவேத்தியத்தையாகிலும் மிடவேண்டாம். அ தின்மேற் பாணபலியை ஊற்றவும்வேண்டாம்.—வருஷத்திலொருதரம் ஆரோன் பிராயச்சித்தங்க ளைப்பண்ணும் பிராயச்சித்தபலியின் இரத்தத்தி னால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம் பண்ணக்கடவன்; உங்கள் தலைமுறைதோறும்வ ருஷத்திலொருதரம் அதின்மேல் பிராயச்சித்தம் செய்யவேண்டும்: அது யெ கோ வாவின்பார் வைக்கு மிகவும்பரிசுத்தமானதென்றார்.

பின்னும் யெ கோ வா மோசேயைநோக் ௩௧ கி,—எண்ணப்படவேண்டிய இஸரவேல்சந்தி யாரின் தொண்கையைக்காணும்படி நீ அவர்களை வயண்ணும்பொழுது, அவர்களுக்குள்ளே ஒரு வதைவராநபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவ னும் தன் தன் ஆத்துமங்கினின்பொருட்டு, எண் ணுஞ்சமயத்தில் யெ கோ வாவுக்குமீட்பின், இறை யிறுக்கக்கடவர்கள்.—எண்ணப்படுகிறவர் ௩௯ களுக்குள்ளேசேருகிறஒவ்வொருவனும்பரிசுத்த ஸ்தானத்துச்சேக்கலாக அரைச்சேக்கல் கொடுக் கவேண்டும்: சேக்கலாவது இருபதுகேரா. அ ரைச்சேக்கல்யெ கோ வாவுக்குக்காணிக்கை.—எண்ணப்படுகிறவர்களுக்குள்ளேசேருகிற இரு யச பதுவயதுக்குமேற்பட ௩௦ ஒவ்வொருவனும், யெ கோ வாவுக்குக்காணிக்கைகொடுக்கவேண்டண டும்.—உங்கன் ஆத்துமங்களினின்பொருட்டுப் பி யிடு ராயச்சித்தம்பண்ணும்படிநீங்கள் யெ கோ வா வுக்குக் காணிக்கைகொடுக்கும்பொழுது செல் வர், அரைச்சேக்கலுக்கேறக்கொடுக்கவும்வேண் டாம்; தரித்திரர், அதற்குக் குறையக்கொடுக்க

(௩௭) அதி.சய.௩. அதி.௩௩.௨௬. மத்.௨௬.௩௬. (௩௮) எண்.௨௮.௩. க.நா.நா.௩௬.சய. எஸ்.௩.௩.௬. தானி.௩.௨௭. (௩௯) உ.இரா.௩.௩. (௪௧) க.இரா.௩.௩.௨௬.௩௬. உ.இரா.௩.௩.௩. எஸ்.௩.௬.௩. சங்.௩.௨. தானி.௩.௨௬. (௪௨) வச.௩.௩. தானி.௩.௩.௩.௩.௩. அதி.௨௩.௨௨ எண்.௩௭.௪. (௪௩) அதி.சய.௩.௬. க.இரா.௩.௩.௩. ஆகா.௨. ௭.௬. மல்.௩.௬. (௪௪) லேவி.௨.௬.௩. (௪௫) லேவி.௨.௬.௩.௨. சக.௨.௩. யோவா.௩.௩.௩.௨.௬. உ.கொரி.௩.௩.௩. வெளி.௨.௬.௬. (௪௬) அதி.௨.௩.௨.—(௩௦). அதி. ௧.) அதி.௩.௭.௨.௩. லேவி.௪.௭.௩. வெளி.௩.௬. (௪) அதி.௨.௩. ௨.௬.௨. (௭) க.நா.நா.௨.௬.௩. ஓக்.௧.௧. அதி.௨.௭.௨.௬. (௮) அதி.௩.௨.௬. (௯) லேவி.௩.௬. (௩) லேவி.௩.௬. ௩.௩. (௩௨) எண்.௧.௨.௩. உ.சா.மு.௨.௪.௨ எண்.௩.௬.௩. மத்.௨.௩.௨.௮. ச.தி.மோ.௨.௬. க.பே.மு.௩.௩.௩.௩.௩. ௨.சா.மு.௨.௪.௩. (௩௧) மத்.௩.௭.௨.௪.௭.சே.௪.௩.௩. (௩௩) யோபு.௩.௬.௩.௩.௩.௩.௩.௩.௩.௩.௩.௩.௩.௩.௩.

2௧ வும் வேண்டாம்.—பிராயச்சித்தப்பணத்தை நீ இலரவேல்சந்ததியாரிடத்திலவாங்கி அதைச்சபையின் ஆவாசத்திருப்பணிக்கு ஏற்படுத்துவாயாக: அது யெகோவாவின்சந்நிதியில் பிராணபிராயச்சித்தத்தின்பொருட்டு இலரவேல் சந்ததியாருக்கு ரூபாகக்குரியாயிருக்குமென்றார்.

2௨ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி, —கருவுகிறதற்குப்பித்தனையிலே ஒருதொட்டியை உண்டபண்ணு. அதின்பாதமும்பித்தனையாயிருக்கவேண்டும். அதைச்சபையின் ஆவாசத்துக்கும், வேதிகைக்கும், இடையிலவைத்து,

23 அதிலேசலம்வார்க்க வேண்டும்.—அதில் ஆரோணும், அவன்புத்திரரும், தங்கன்கைகால்களைக்கடவ முவக்கடவர்கள்.—அவர்கள்சபையின் ஆவாசத்தில் பிரவேசிக்கும் பொழுதும், யெகோவாவுக்குத்தகணபலி செலுத்தும்படி தொண்டெசய்யவேதிகைக்குச் சமீபிக்கும்பொழுதும், சாவாதபடி சலத்தினால் தங்கனைக்கடவர்கள்.—

24 இப்படியே அவர்கள் சாவாதபடி தங்கன்கைகால்களைக்கடவர்கள். இது தலைமுறை தலைமுறையாக அவனுக்கும், அவன் சந்ததியாருக்கும், நித்திய நியமமாயிருக்குமென்றார்.

25 மேலும் யெகோவா மோசேயைநோக்கி,—

26 அதியுத்தமசகந்த திரவியங்கனாகிய சுத்தமான வெள்ளைப்பொளத்தில் பரிசுத்தஸ்தானத்துச்சேக்கலின்படி, ஐஞ்ஞாறு சேக்கலும், கருவாப்பட்டையிலே அதிற் பாகியாகிய இருதூற்றைம்பது சேக்கலும், சுகந்தவசம்பு இருதூற்றைம்பது சேக்கலும்,—இலவங்கப்பட்டையில் ஐஞ்ஞாறுசேக்கலும், சீதலிருட்சத்தெண்ணெயில் ஒரு கிண்டினும், எடுத்து,—பரிமளதைலக்காரனுடையசெய்கையாய்ச் செய்யப்பட்ட பரிமளதைலத்தைப் போல, அவைகளினால் சுத்த அபிஷேக தைலத்தைச்செய்வாயாக: அதுவே அபிஷேகதைலமாயி

27 ருக்கவேண்டும்.—அதினாலே சபையின் ஆவாசத்துக்கும், சாட்சிப்பெட்டிக்கும், பீடத்துக்கும்,—

28 அவரின் பாத்திரங்கனெல்லாவற்றிற்கும், கிணவின்குக்கும், அதின் கருவிகளுக்கும், தூபவேதி உபகைக்கும்,—தகணபலிவேதிகைக்கும், அதின்பாத்திரங்கள் எவற்றிற்கும், தொட்டிக்கும், அதின்பாதத்துக்கும், அபிஷேகம்பண்ணக்கடவாய்.—

29 அவைகள் பரிசுத்தமாகும்பொருட்டு, அவைகளைப்பரிசுத்தப்படுத்துவாயாக: அவைகளைப்பரிசுத்தப்படுத்தியாவும்பரிசுத்தமாகும்.—ஆரோணும், அவன்புத்திரரும், எனக்கு ஆசாரியத்தொண்டு செய்யும்படி, நீ அவர்களுக்கு அபிஷேகம்பண்ணினி, அவர்களைப்பரிசுத்தப்படுத்துவாயாக.—நீ இலரவேல் சந்ததியாரைநோக்கி, உங்கன்தலைமுறைதோறும் இதுவே எனக்குரியபரிசுத்த அபிஷேகதைலமாயிருக்கவேண்டும்.—இது மனிதருடையசரிரத்தில்

வார்க்கப்படாது. இதற்கொப்பாக நீங்கள் வேறேசெய்யவும்படாது: இதுபரிசுத்தமானது. இது உங்களிடத்தில் பரிசுத்தமாயிருக்கவேண்டும்.—இதற்கொப்பாகத் தைலமுண்டாக்குகிறவனும், கூடுதிலெடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் சனங்களினின்றற்குச் சேதிக்கப்படுவானென்று சொல்லென்றார்.

பின்னும் யெகோவா மோசேயைநோக்கி கூசுவடிந்த வெள்ளைப்போளமும், குங்கிலியமும், சாம்பிராணியுமாகியசுகந்ததிரவியங்கனையும், பரிசுத்தமானகுந்துருவையுஞ்சுமநிறையாகஎடுத்து, பரிமளதைலக்காரன் செய்கிறதபோல, அவைக கூடுகளைக்கலந்து நிர்மலபரிசுத்த சுகந்ததூபமாக்ருவாயாக.—அதில் ஒருபங்கையிடித்துப் பொடியாகக் கூசுகி, நான் உன்னைச்சந்திக்குஞ்சபையின் ஆவாசத்திலிருக்குஞ் சாட்சிப்பெட்டிக்கு முன்னேவைக்கவேண்டும்: அது உங்களுக்குமிகவும் பரிசுத்தமாயிருக்கவேண்டும்.—நீ ஆக்கும் சுகந்ததூபத்தைச் செய்யும் விதிப்படி, உங்கள் நிமித்தம் செய்யலாகாது: அது யெகோவாவின் பொருட்டு உன்னிடத்தில் பரிசுத்தமாயிருக்கவேண்டும்.—அதற்கொப்பானதை மோந்து பார்க்கிறதற் கூடாகாச்செய்கிறவன், தன்சனங்களினின்றற்குச் சேதிக்கப்படுவானென்றார்.

௩௧. அதிகாரம்.

௧. பெச்சலேலையும் அகோலியாயையும் ஆவாசத்திருப்பணிசெய்யும்படி நியமித்து அவர்களுக்கு வரங்கொடுத்தல்: ௨. ஓயவுநாளையாசரிக்கவேண்டமென்று திரும்பவங் கற்பித்தல்: ௩. மோசே இரணுகெற்பலகைகளைப்பெறல்.

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி,— பார்சபையின் ஆவாசமும், சாட்சிப்பெட்டியும், அதின்மேலுள்ள கிருபாசயமும் ஆவாசத்திலுள்ள சகலபாத்திரங்களும்;—வேதிகையும், அதின்பாத்திரங்களும், பரிசுத்தமானகிணவின்குக்கும், அதிண்கலைகருவிகளும், தூபவேதிகையும்;—தகணபலி வேதிகையும், அதின் சகலபாத்திரங்களும், தொட்டியும், அதின் பாதமும்;—ஆராதனையின் வஸ்திரங்களும், ஆசாரியத்தொண்டுசெய்வதற்கான ஆசாரியருகிய ஆரோனுடைய பரிசுத்தவஸ்திரங்களும், அவன்புத்திரருடைய வஸ்திரங்களும்;—அபிஷேகதைலமும், பரிசுத்தஸ்தானத்துக்குச்சுகந்ததூபமுமாகியயாவையும், நான்கற்பித்தபடிசெய்யும்பொருட்டு,—பூதாவின் கோத்திரத்தில் ஊரியின்பெளத்திரனும், ஊரியின் புத்திரனுமாகிய பெச்சலேல் என்பவன்;—பிற்பத்திரமூழில்களைக்கற்பிப்பதில் நிபுணனாகி, பொன் வெள்ளி பித்தனை வேலைகளைச்செய்வதற்கும்;—இரத்தினங்களைச் செய்யமிட்டுப்பதிப்பதற்கும், கமரத்தில் கொத்துவேலைசெய்வதற்கும், சகலவித

(௨௧) அதி.௧௩.௨௩. எண்.௩௧.௪௦. (௨௨) க.இரா.எ.௧௩. அதி.௪௦.௪௧. (௨௩) சங்.௨௪.௪. ஏசா.௩௨.௩௧. யோவா.௩௧.௩. எபி.௩.௨௨. (௨௪) அதி.௨௩.௪௧. (௨௫) உன்.௪.௩. எசேக்.௨௪.௨௨. சங்.௪௩.௩. நீதி.௪.௩௪. ஏரே.௧.௨௦. (௨௬) சங்.௪௩.௩. (௨௭) எண்.௧௩.௨௩. சங்.௩௧.௨௦. (௨௮) எண்.௪.௧. (௨௯) அதி.௨௧.௧௪. (௩௦) வேலி.௩.௩௧. (௩௧) வச.௨௩.௧௪. (௩௨) ஆதி.௩.௪. (௩௩) வேலி.௨.௩௧. (௩௪) அதி.௨௧.௨. வேலி.௩.௧. (௩௫) வச.௩௨. (௩௬) வச.௩௧.—(௩௭) அதி. ௩. எண்.௪.௩.௪.

ய வேலைகளையும் பண்ணுவதற்கும்;—அவனை நான் பேர்சொல்லியழைத்து, சகலவேலைகளையுஞ் செய்யும்படிபுத்தியையும், வித்தைகளையும், அறிவையும், அளிக்குந்தேவ ஆவியினால் அவனைப்புக ரணப்படுத்தி;—தான்கோத்திரத்திலுள்ள அகிசு மாகின்புத்திரனாகிய அகோவியாபையும், அவனுடனே கூட்டினதாமன்றி, விவேகிகள் யாவருடைய இருதயத்திலும், அறிவைக்கொடுத்தேன்: நான்உனக்குக்கட்டினையிட்டபடியே அவர்கள் செய்யவேண்டுமென்றார்.

ய௨ மெலும்பெயகோவாமோசேயைநோக்கி, ய௩ நீ இரவேல் சந்தியாரிடத்தில், என்ஓய்வுநாள் களை நீங்கலாசரிக்கவேவேண்டும். உங்களைப்பரிசுத்தப்படுத்திக் கொடுக்கோவா நானென்பதை, நீங்கள் அறியும்பொருட்டு, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் ஒரு அடையாளமாயிருக்கின்றது.—ஆதலால் ஓய்வுநாளையாசரிக்கக்கடவீர்கள். அது உங்களுக்குப்பரிசுத்தமுள்ளது. அதில்யாதொருவேலையைச் செய்யும் ஆத்தமா, தன் சனங்களினின்றும் சேதிக்கப்படுமே: அதை அசரிப்படுத்துகிறவன் எவனுங்கொடுக்கவேண்டாம்.—ஆறுநாளும் கிரியையெய்யலாம்; ஏழாம்நாளோ யெகோவாவுக்குப்பரிசுத்தமான ஓய்வுநாள்: ஓய்வுநாளில் கிரியை செய்பவன் எவனோ அவன்கொலைசெய்யப்படவேண்டும்.—இரவேல்சந்தியார் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளே, நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதை ஆசரிக்கக்கடவீர்கள்.—யெகோவாவும் ஆறுநாள்க்குள்ளே வானத்தையும் பூமியையுஞ்சிருஷ்டித்து, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்துபூரித்தாரே: ஆதலால் அதுவே என்றைக்கும் எனக்கும் இரவேல்சந்தியாருக்கும் ஒரு அடையாளமென்று சொல்லென்றார்.

ய௪ சீனாய்மலையில் அவர் மோசேயுடனே பேசுமுடிந்தபின்பு தேவனாகிய அவர் தமது விரலால் எழுதப்பட்ட சாட்சிப்பலகையாகிய இரண்டு கற்பலகைகளை அவனுக்குக்கொடுத்தார்.

௩௨. அதிகாரம்.

க. மோசேயில்லாதகாலத்தில் சனங்கள் விக்கிரகஞ்செய்ய ஆரோனைவுதல்: எ. தேவன்கோபிக்க மோசே அவரைப்பிரார்த்தித்தல்: ய௩. இரண்டு கற்பலகைகளையுங் கையிலெடுத்துக்கொண்டு மலையினின்றும் மோசே இறங்கல்: ய௪. இரண்டு பலகைகளையுமுடைத்துப்பிரித்திமையைத்தகித்தல்: உ௧. ஆரோன் உத்தரம்சொல்லல்: உ௨. விக்கிரகாராதனைக்காரரைக்கொலை செய்தல்: ய௫. மோசே தேவனைப்பிரார்த்திக்க அவர் உத்தரமுருள்.

சனங்கள், மோசே மலையினின்றும் இறங்கிவரத்தாமதப்பட்டதைக்கண்டு, சனங்கள் ஆரோ

னிடத்தில் கூட்டங்கூடி அவனைநோக்கி, எகிப்துதேசத்தினின்றும், எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்சனம்பலித்ததோ அறியோம்; நீரெழுந்து எங்களுக்கு முன்செல்ல, எங்கள்நிரித்தம் தெய்வங்களையுண்டாக்கவேண்டுமென்றார்கள்.—அதற்கு ஆரோன் உங்களுமனைவிகள் புத்திரர் புத்திரிகளுடைய காதுகளிலிருக்கிற பொற்காதணிகளைக்கழற்றி, என்னிடத்திற்கொண்டுவாருங்களென்று சொல்ல;—சனங்களெல்லாரும் தங்கள் காதுகளிலிருந்த பொற்காதணிகளைக்கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.—அவர்களுடைய கையினின்றும் அவனைவைக்களைவாங்கி ஒரு பசுவின்கன்றை வார்ப்பித்து, சிற்பக்கருவியினால் உருப்படுத்தினான்: அப்பொழுது அவர்கள் இரவேலே உங்களை எகிப்துதேசத்தினின்றும் அழைத்துக் கொண்டுவந்த தெய்வங்களிவைகளை யென்றார்கள்.—ஆரோன் அதைக்கண்டு அதற்குமுன்பாக ஒரு வேதிகையை உண்டாக்கி நான்கு யெகோவாவுக்கு ஒரு உற்சவமென்றுகூறினான்.—மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து தகனபலிகளிட்டதாமன்றி ஸ்தோத்திரபலிகளையுங்கொண்டுவந்தார்கள்; சனங்கள் போசனபானஞ் செய்யும்படியிருந்தார்கள்; பின்பு கொண்டாடும்படி யெழுந்தார்கள்.

யெகோவாமோசேயைநோக்கி, இறங்கிப்போ. நீஎகிப்துதேசத்தினின்றும்நடத்திக்கொண்டுவந்த உன்சனங்கள் தங்களைக்கொடுத்துக்கொண்டார்கள்.—தங்களுக்கு நான்வித்தநெறியை அவர்கள் சீக்கிரம்விட்டுவிட்கொள்ளார்கள். அவர்கள் தங்களுக்கு கன்றைவார்ப்பித்து, அதற்குப் பூசைபண்ணிப்பலியிட்டு இரவேலே உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படுத்திய உங்கள் தெய்வங்களிவைகளை என்று சொன்னார்களென்றார்.—பின்னும் யெகோவாமோசேயைநோக்கி, இந்தச்சனங்களைக்கண்டுகொண்டேன். கேள், இவர்கள் வணங்காத கழுத்துள்ள சனங்கள்.—ஆகையால் என் கோபியவர்கள்மேல் மூளவும் நான் இவர்களை நிருமூலப்படுத்தவும், என்னை விட்டுவிடு. நான் உன்னில் ஒரு பெரிய சாதியாரைத் தொற்றுவிப்பெனன்று சொல்ல;—மோசே தன் தேவனாகிய யெகோவாவைநோக்கி, யெகோவாவே, மகாபரக்கிரமத்தினாலும், கைவல்லபத்தினாலும், எகிப்துதேசத்தினின்றும் நீர்புறப்படச்செய்த உம்முடைய சனங்கள்மேல் உமதுகோபம் மூள்வதென்ன.—மலைகளில் அவர்களைக்கொல்லவும், பூமியின் முகத்தினின்றும் அவர்களை நிருமூலமாக்கவும், இப்படித்தீங்குசெய்யும்பொருட்டே, அவர்களைப் புறப்படுத்தினே

(ய) க.இரா.எ.யச. (ய௩) லேவி.ய௧.௩.௩௫. எசேக்.உய.ய௨.உய. (யச) அதி.உய.௪. உபா.௩.ய௨. எசேக்.உய.ய௨. எண்.ய௩.௩௩. (ய௩) அதி.உய.௧. ஆதி.உ.உ. அதி.உய.ய. (ய௪) ஆதி.௧.௩௧. (ய௪) அதி.உச.ய௨. உபா.ச.ய௩. உ.கொரி.௩.௧.—(௩௨ அதி.௧.) அதி.உச.ய௪. (௨) நியா.௪.உச.௨௩.௨௪.௨௪. (ச) அதி.உய.௨௩. நியா.ய௪.௩.௪. க.இரா.ய௨.உ௪. ஏசா.ச.௧. ரோ.௧.௨௩. (௨) உ.இரா.ய.௨.ய. (௧) க.கொரி.ய.௪. (௪) ஆதி.௧.ய௧. ய௨. உபா.ச.ய௪. நியா.௨.ய௧. ஒசி.௧.௧. (௪) அதி.உய.௩.௧.௪.௨௧. க.இரா.ய௨.உ௪. (௧) ஏசா.ச.௪.௪. (ய) உபா.௧.யச.ய௧. அதி.உ.உ.ச. எண்.யச.ய௨ (ய௧) உபா.௧.ய௪. சங்.எச.௧.௨. (ய௨) எண்.யச.ய௧.

ரென்று எகிப்தியர்பேசவேண்டியதென்ன. உமது உக்கிரகோபத்தைவிட்டு உமது சனங்களுக்குத் தீமைசெய்யாதிரங்கும்.—உமது தாசராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இலரவேலையும் நினைந்தருளும். நீர் அவர்களுக்கு, நான் உங்கள் சத்தியாரவானத்துநட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொல்லியிருக்கிற இந்தத் தேசமுழுவதையும் உங்கள் சந்தியார், சதாகாலமுஞ் சதந்தரித்துக்கொள்ளும்படி அவர்களுக்கு அளிப்பேனென்று உம்மைக்கொண்டே ஆணையிட்டிக்கொடுத்திருக்கிறீரென்று சொல்லிப் பிதாந்தித்தான்.—அப்பொழுது யெகோவா தமதுசனங்களுக்குச்செய்ய நினைத்த தீமையைச் செய்யாதிரங்கினார்.

௨௩ பின்பு மோசே மலையைவிட்டிறங்கினான். சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன்கையிலிருந்தன. அப்பலகைகள் இருபக்கத்திலும் எழுதப்பட்டிருந்தன. அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் எழுதப்பட்டிருந்தன.—அந்தப்பலகைகள் தேவனாற்செய்யப்பட்டன. அந்தப்பலகைகளில் வரைந்த எழுத்து, தேவன் வரைந்த எழுத்து.—சனங்கள் ஆரவாரம்பண்ணுகிறதை யோசவாகேட்டு மோசேயைநோக்கி, பானயத்தில் யுத்த ஆரவாரமுண்டாயிருக்கின்றதென்றுசொல்லு;—அவன், அது சயத்தொனியாகிய சத்தமுமல்ல; அபசயத்தொனியாகிய சத்தமுமல்ல; பாடலின்சத்தமே எனக்குக்கேட்கின்றதென்றான்.

௨௪ அவன்பானயத்துக்குச் சமீபித்து, அந்தக்கன்றையும், கடனத்தையுங்கண்டமாத்திரத்தில்மோசே கோபமூளத்தன்கையினின்று அப்பலகைகளைமலையின் அடியிலெறிந்து உடைத்தான்.—அவர்கள் செய்த கன்றைப்பிடித்து, அக்கினியில் எரித்து, அதைப்பொடிப்படுத்திச் சலத்தில் தூவி, இலரவேல் சந்தியாருக்குக்குடிக்கக் கொடுத்தான்.

௨௫ பின்பு மோசே ஆரோணைநோக்கி, இந்தனைபெரிய பாவத்தை நீ இந்தச்சனங்கள்மேல் வருவிக்க இவர்கள் உனக்கென்ன செய்தார்களென உரான்.—அதற்கு ஆரோன் என்னொண்டவனுடையகோபம் மூளாதிருப்பதாக. இந்தச்சனங்கள் தீமையுள்ளவர்கள், அது உமக்குத் தெரியுமே.—

௨௬ அவர்கள் என்னைநோக்கி, எகிப்தினின்றும் எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்தமோசேக்கு என்னசம்பலித்ததோ அறியோம். எங்களுக்கு முன்செல்ல எங்கள்நியித்தம் தெய்வங்களைஉண்டாக்க வேண்டுமென்றார்கள்.—அதற்கு நான் பொன்னுடைமையுடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக்கழற்றித்தரக்கடவர்களென்றேன்:

அவர்கள் அப்படியேதந்தார்கள். நான் அதை அக்கினியிலிட அதிலிருந்து இந்தப்பசுவின்கன்று புறப்பட்டதென்றான்.

சனங்கள் தங்கன்பகைவராலேபரிசாகும்பண்ணப்பட்டத்தக்கதாக ஆரோன் அவர்களை நிருவாணப்படுத்தினதினாலே அவர்கள் நிருவானிகளாயிருந்ததை மோசே கண்டான்.—அப்பொழுது உசேமோசே பானயத்தின்வாசலில் நின்றுகொண்டயெகோவாவின் பட்சத்தார்யாவர். அவர்கள் என்னிடத்தில் வரக்கடவர்களென்றுசொல்ல; லேவியின் சந்தியாரொல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.—அவன் அவர்களைநோக்கி, உளொவ்வொருவனுந் தன் தன் கடக்கத்தை தன் தன் அரையறி கட்டிக்கொண்டு, பானயமெங்கும் உன்றும்புறம்பும்வாசலுக்குவாசல்போய்த் தன் தன் சகோதரனையும் தன் தன் சிநேகிதனையும், தன் தன் இனத்தானையுங்கொலையெய்யவேண்டுமென்றுஇலரவேலருடைய தேவனாகிய யெகோவா சொல்லுகிறுரென்றான்.—லேவியின் உசேசந்தியார் மோசேயின் சொற்படியே செய்தார்கள்: அந்நாளிலே சனங்களில்சற்றெறக்குறைய மூவாயிரம்பேர்விழுந்தார்கள்.—மோசே உங்களிடெல்லாவொருவனும் தன் தன் புத்திரனுக்கும், சகோதரனுக்கும் விரோதமாயிருந்தபடியால், யெகோவா இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதமளிக்கும்படி இன்றைக்குஉங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுங்கள் என்றான்.

மற்றநாள் மோசே சனங்களை நோக்கி, நீங்கள் கூடுபெரியபாவஞ்செய்தீர்கள். இப்பொழுதுநானேறி, யெகோவாவின்விடத்தில்போகிறேன். உங்கள் பாவத்துக்குப்பிராயச்சித்தம் பண்ணவுங்கூடுமென்றான்.—அப்படியே மோசே யெகோவாவின்விடத்துக்குத்திரும்பிப்போய், ஐயோ! இந்தச்சனங்கள் பொன்னினால் தங்களுக்குத்தெய்வத்தை உண்டாக்கிப்பெரியபாவஞ்செய்தார்களே.—ஆகிலும் உமக்குச் சித்தமானால் அவர்களுடையபாவத்தைமன்னித்தருளும். இல்லாவிட்டால், நீரெழுதின புத்தகத்தில் என்னைக்கிறுக்கிவிடும்படி வேண்டுகிறேனென்றான்.—அப்பொழுது யெகோவா மோசேயைநோக்கி, எனக்குவிரோதமாய்ப்பாவஞ்செய்தவன் எவனோ அவனையே என் புத்தகத்தில் கிறுக்கிவிடுவேன்.—இப்பொழுது நீ போய் நாணுனக்குச்சொன்ன, கூசு இடத்துக்குச்சனங்களை நடத்திக்கொண்டுபோ. பார், என் தூதனுனவர் உனக்குமுன்செல்லுவார். ஆகிலும் நான்தன்னடிக்குந்தினத்தில் அவர்கள்பாவத்தினியித்தம் அவர்களைத்தண்டிப்பேன் என்றார்.—ஆரோன் செய்த பசுவின்கன்றைச்சனங்கூடு

(௨௩) ஆதி.உ.உ.யி. எபி.சு.யு. ஆதி.யெ.எ. ஆதி.யெ.எ.யி. (யி) உபா.௯௨.உ.உ. உ.சாமு.உ.ச.யி. சங்.ாக. சி. யோவே.உ.யு. யோனா.௯.யி. (உஉ) அதி.யி.ச.யி. (உரு) அதி.௯.௯.ச.யி. உ.நாளா.உ.யி.யி. (உஎ) எண். ௨௩. (உக) எண்.௨௩.யி.யி.யி. க.சாமு.யி.யி.உ.உ. நீதி.௨.க.க. ச.ச.யி.௯. மத்.யி.௯. (௯௩) க.சாமு. யெ.உ.யி. ஊக்.யி.யி.யி. உ.சாமு.யி.யி. ஆமோ.௩.யி. எண்.௨௩.யி. (௯௪) உபா.௯.யி. அதி.உ.யி. ௨௬ (௯௨) சங்.ாக.உ.யி. ரோ.௯.௯ சங்.௩.ச. சங்.ாக.யி. தானி.யி.உ.க. வெளி.௯.௩. வெளி.௨.௨.௨. வெளி.௨.௨.யி. (௯௬) லேலி.௨.௯.யி. எசேக்.யி.ச. (௯௭) அதி.௯.௯.உ.யி. உபா.௯.௨.௯. ஆமோ.௯.யி. ரோ.௨.௩. (௯௮) உ.சாமு.யி.உ.க. அப்.எ.ச.க.

கள் செய்வித்தினியித்தம், யெ கோ வா அவர் களை வாதைப்படுத்தினார்.

௩௩. அதிகாரம்.

க. யெகோவாசனங்களுடன்போகலாகாதென மறுத்தல். ச. சனங்கள் துக்கித்தல். எ. பானயத் துக்குப் புறம்பே ஆவாசத்தைக்கொண்டுபோ தல். கூ. அதிலே தேவன் வெளிப்பட்டுமோசே யுடன்சம்பாஷித்தல். டி. மோசே தேவனைப் பிரார்த்தித்தல். டி. தேவன் தன்பிற்புறத்தைத் தரிசிப்பித்தல்.

பின்பு யெகோவாமோசேயைநோக்கி, நீயும் நீ எகிப்துதேசத்தினின்றும் அழைத்துக்கொண் டெவந்த சனங்களும், இவ்விடத்தைவிட்டுப்புறப் பட்டு, நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக் கோபுக்கும் உன் சந்ததியாருக்கும் அளிப்பே னென்று ஆணையிட்டிக் கொடுத்ததும், பாலுந்தே னும் பெருகுகிறதமான தேசத்துக்குப் போங் கள்.—நான் ஒரு தூதனை உனக்கு முன்பாக அனுப்பிக் காணியிரையும், எமோரியிரையும், எத்தியிரையும், பெரிசியிரையும், ஈவியிரையும், எ பூசியிரையும் தூரத்திலிடுவேன்.—நீங்கள் வணங் காதகழுத்துள்ள சனங்கள். வழியில் உங்களை நிருஸூலப்படுத்தவும் கூடும். ஆதலால் நானுங்க ளுக்குள்ளே செல்லமாட்டேனென்றார்.

பின்னும் யெகோவாமோசேயைநோக்கி, நீ இலரவேல் சந்தியாரிடத்தில் நீங்கள் வணங்காத கழுத்துள்ள சனங்கள். நான் சமீபத்தில் உங்கள் மத் தியிலெழுந்து உங்களை நிருஸூலப்படுத்துவேன்: ஆகையால் நீங்கள் தரித்திருக்கிற உங்கள் ஆபர ணங்களைக்கழற்றிப்போடுங்கள். அப்பொழுது நாணங்களுக்குச் செய்தியவேண்டியதை அறிந்து கொள்வேனென்று சொல்லென்றார்.—இந்த அ மங்களவாக்கைச் சனங்கள் கேட்டபொழுது, துக்கமடைந்தார்கள். ஒருவருந்தங்கள் ஆபரணங் களைத்தரித்துக்கொள்ளவில்லை.—இலரவேல் சந் தியார் ஒரேப் மலையினிடத்தில் தங்கள் ஆபர ணங்களைக்கழற்றினார்கள்.

பின்பு மோசேகூடரத்தைப்பேர்த்து அதைப் பானயத்துக்குப் புறம்பே தூரமாகப்போட்டுக் கொண்டு, அதற்குச் சபையின் ஆவாசமென்று பேரிட்டான். யெகோவாவைநாடும்யாவரும் பானயத்திற்குப்புறம்பான சபையின் ஆவாசத் துக்குப்போனார்கள்.—மோசே ஆவாசத்தற்குப் போகிறபொழுது சனங்களெல்லாரும் எழுந் திருந்து, தங்கள்தங்கள் கூடாரவாசலில் நின்று கொண்டு அவன் ஆவாசத்தில் பிரவேசிக்குமளவும் அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மோசே ஆவாசத்திற்கு பிரவேசிக்கையில், மே கத்தாண் இறங்கி ஆவாசவாசலில்நின்றது; யெ கோவாமோசேயுடன் சம்பாஷித்தார்.—சனங் கொல்லாரும் மேகத்தாண் ஆவாசவாசலில்நிற் கக்கண்டார்கள். சனங்களெல்லாரும் தங்கள்தங் கள் கூடாரவாசல்களில் நின்று வணங்கினார் கள்.—ஒருவன் தன் சிநேகிதனுடன் பேசுவது யெ கோவா, யெகோவாமோசேயுடனே முகம் முகமாய்ப்பேசினார். பின்பு அவன்பானயத்திற் குத்திரும்பிவந்தான். அவனுடையபணிவிடைக் காரணம் தானின் புத்திரனுமாகியவாலிபனான யோசவாஆவாசத்தைநீங்காதிருந்தான்.

மோசே யெகோவாவைநோக்கி, பாறும், டி. உன் நாமத்தையுறிவேனென்றும், என் கட்டாட் சம் உனக்குக் கிடைத்ததென்றும், சொன்னது மன்றி, இந்தச் சனத்தை அழைத்துக்கொண்டு போவென்றும், நீரெனக்குச்சொல்லியிருக்கிறீர். ஆகிலும் என்னோடு இன்றொரு அனுப்புவே னென்பதை எனக்கு நீர் தெரிவிக்கவில்லை.—உம யு துதயை எனக்குக்கிடைத்ததுண்டானால் நானும் மையறிவதற்கும், உமது கிருபாகடாட்சத்தைப் பெறுவதற்கும், இப்பொழுது உமதுவழியைத்தெ ரிவித்தருளும். இந்தச்சாதியார் உம்முடைய ச னங்களென்றுநினைந்தருளுமென்றார்.—அப்பொ யு முது அவர், நானே உன்னோடே வருவேன். நான் உனக்கிண்ப்பாறுதலைத் தருவேனென்று சொல் லு;—இவன் அவரைநோக்கி, நீர் பிரசன்னமாய் விடு வராதிருந்தால், இவ்விடத்தைவிட்டு எங்களைக் கொண்டுபோகாதிரும்.—எனக்கும், உம்முடைய யச னங்களுக்கும், உம்முடைய கிருபைகிடைத் ததென்பது, எதினாலேயறியப்படும். நீர் எங்க ளோடே வருவதினில்லவா. இப்படியே பூமி யின்மேலுள்ள சனங்களெல்லாரிலும் நானும் உம் முடைய சனங்களும் விசேஷித்தவர்களென்று வினங்குமென்றார்.

அப்பொழுது யெகோவாமோசேயை யெ னோக்கி, என் கட்டாட்சம் உனக்குக்கிடைத்தது. உன் நாமத்தை நான் அறிவேன், ஆகையால் நீ சொன்னதையுஞ் செய்வேனென்று சொல்லு;— இவன், உமது மகிமையை எனக்குக்காண்பித்த யு ருளும்படி உம்மைவேண்டுகிறெனென்றார்.— அதற்கு அவர் நான் என்னுடைய நன்மையை யெ எல்லாம் உனக்குமுன்பாகச்செல்லும்படி செய் து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறி, எவனுக்கு அதுக்கிரகஞ்செய் யத்திருவுளங்கொள்வேனோ அவனுக்கு அதுக்

(௩௯. அதி. க.) ஆதி. ௩௨. எ. அதி. ௩௩. (உ) அதி. ௩௨. ௩௩. உபா. ௧. ௨௨. யோச. ௨. ௩. (க) வச. ௩. ௩௧. அதி. ௩௨. ௩. அதி. ௩௨. ௩. எண். ௩. ௨. ௩. ௩. (ச) எண். ௩. ௩. ௩. ௩. உபா. ௩. ௨. சங். ௩. ௨. ௩. (டு) எண். ௩. ௩. ௩. ௩. உசா. ௩. ௩. ௩. ௩. க. ௩. ௩. ௩. ௩. எஸ். ௩. ௩. ௩. எஸ். ௩. ௩. ௩. யோ. ௩. ௩. ௩. ௩. எசா. ௩. ௩. ௩. (எ) அதி. ௩. ௩. ௩. ௩. உபா. ௩. ௩. ௩. ௩. (அ) எண். ௩. ௩. ௩. ௩. (ஆ) அதி. ௩. ௩. ௩. ௩. சங். ௩. ௩. ௩. ௩. (ய) அதி. ௩. ௩. ௩. ௩. உபா. ௩. ௩. ௩. ௩. (யெ) அதி. ௩. ௩. ௩. ௩. ஆதி. ௩. ௩. ௩. ௩. சங். ௩. ௩. ௩. ௩. எரே. ௩. ௩. ௩. ௩. யோவா. ௩. ௩. ௩. ௩. உதி. ௩. ௩. ௩. ௩. (யக) அதி. ௩. ௩. ௩. ௩. சங். ௩. ௩. ௩. ௩. யோவே. ௩. ௩. ௩. ௩. (யச) அதி. ௩. ௩. ௩. ௩. அதி. ௩. ௩. ௩. ௩. ௩. யோச. ௩. ௩. ௩. ௩. (யக) அதி. ௩. ௩. ௩. ௩. எண். ௩. ௩. ௩. ௩. அதி. ௩. ௩. ௩. ௩. உபா. ௩. ௩. ௩. ௩. உசா. ௩. ௩. ௩. ௩. க. ௩. ௩. ௩. ௩. (ய௧) அதி. ௩. ௩. ௩. ௩. யாக். ௩. ௩. ௩. ௩. (ய௨) க. ௩. ௩. ௩. ௩. (ய௩) அதி. ௩. ௩. ௩. ௩. எரே. ௩. ௩. ௩. ௩. ரோ. ௩. ௩. ௩. ௩.

கிரகத்தையும், எவனுக்குத் தயையெய்யத் திருவு
 ள்கொள்வேனோ அவனுக்குத் தயையையுஞ்
 உல செய்வெனென்றுசொன்னதுமன்றி,—யாவனுகு
 ளும் என்னைக்கண்டால், சீவீக்கமாட்டான்:
 ஆதலால் என் முகத்தைக்காணப்பெறயென்று
 உக சொன்னார்.—பின்னும் யெகோவா, பார், என்ச
 மீபத்தில் ஒருஸ்தானமுண்டு; நீ அந்தக்கன்மலையி
 உஉலேநிலிலு.—என்னுடையமகிமை அத்தனுவேசெல்
 லுகையில், நான் அந்தக்கன்மலையின் வெடிப்
 பில் உன்னைவைத்து, நான் செல்லுமளவும் என்
 உககையினால் உன்னைமூடுவேன்.—பின்பு என்னை
 யை எடுப்பேன். அப்பொழுது என் பிற்புறத்
 தைக்காணப்பெறுவாய்: என் முகமோகாணப்ப
 டாதென்றார்.

நூச. அதிகாரம்.

க. மோசேஇரண்டுபலகைகையெடுத்துக்கொண்
 டி திரும்பவும் மலைக்கேறல்: ச. தேவன் தமது
 நாமத்தைப்பிரஸ்தாபம்பண்ணல்: அ. மோசே
 பிராத்தித்தல்: டி. தேவன் உத்தரஞ்சொல்லல்:
 டி. நானாவிகட்டளைகையிடல்: உக. மலை
 யினின்றாயிறங்குகையில் மோசேயின் முகம்
 பிரகாசித்தல்.

பின்பு யெகோவாமோசேயைநோக்கி, முந்தி
 னபிரகாரம் இரண்டுகற்பலகைகளை வெட்டியெ
 டி. நீயுடைத்த முந்தினபலகைகளிலிருந்த வாக்க
 குகளை, அந்தப்பலகைகளிலும் எழுதுவேன்.—
 உ. விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகிச்சீனாய் மலையி
 லேறி அங்கே மலையுச்சியில் காலமே என்சமீபத்
 உ. தில்வா.—உன்னுடனொருவனும் ஏறவும்படாது
 மலையிலெங்கும் ஒருவனுக்காணவும்படாது. இந்
 தமலைக்குச் சமீபத்தில் ஆடுமாதென்மேயவுங்கு
 டாதென்றார்.

ச. மோசே முந்தினபிரகாரம் இரண்டுகற்பலகை
 களைவெட்டி எடுத்துக்கொண்டு, அதிகாலையிலெ
 முந்து, தனக்கு யெகோவா விதித்தபடி அவ்
 விரண்டுகற்பலகைகளையும் தன்கையிற்கொண்டு
 டி சீனாய்மலையிலேறினான்.—அப்பொழுது யெகோ
 வா ஒருமேகத்திலிறங்கி, அங்கே அவனருகே
 நின்றதொண்டு யெகோவா வின் நாமத்தைப்
 உ பிரஸ்தாபப்படுத்தினார்.—யெகோவா, அவன்
 முன்பாகச்செல்லுகையில், யெகோவாவே,
 தேவனாகிய யெகோவாவே, இரக்கமும்,
 கிருபையும், நீடியபொறுமையுமுள்ளவர்; தயை
 உ யிலுஞ்சத்தியத்திலும் பரிபூரணர்.—அவர் ஆயிரந்
 தலைமுறைவரைக்குந்தயையெய்ய்பவர். தீமையை

யும், அதிகிரமத்தையும், பாவத்தையும், மன்னிக்
 கிறவர். குற்றவாளிகளைச்சுத்தராகவிடாமல், பிதா
 க்கன்செய்த பாவத்தைப் புத்திரிப்பெளத்திரரிடத்
 திலும், மூன்றும் நான்காந்தலைமுறைவரைக்கும்
 விசாரிக்கிறவரென்று, பிரஸ்தாபம்பண்ணினார்.

அப்பொழுது மோசேவிரைந்து பூமிக்குநேரே அ
 தாழ்ந்துநமஸ்காரஞ்செய்து, ஆண்டவரே,—உம
 கது கிருபாகடாட்சம் எனக்குக்கிடைத்ததுண்டா
 னால், எங்களுக்குள் எழுந்தருளும்படி என் ஆண்
 டவரை வேண்டுகிறேன். இந்தச்சனங்கள் வ
 ணங்காதகமுத்தன்எவர்கள். எங்கள் தீமையையும்
 பாவத்தையும் மன்னித்து, எங்கனாயும்குச் சுதந்
 தரமாக ஏற்றுக்கொள்ளுமென்றான்.

அதற்கவர், நான் ஒரு உடன்படிக்கைபண்ணு
 டி கிறேன்: பூமியெங்கும் எந்தச்சாதியாரிடத்திலும்,
 செய்யப்படாத அற்புதங்களை உன்சமஸ்தசனங்
 களுக்கு முன்பாகவுஞ்செய்வேன். உன்னோடே
 கூடிய சனங்களெல்லாரும், யெகோவாவின்
 கிரியையைக் காண்பார்கள். உன்னுடன் கூடி
 நான் செய்யுங்காரியம் பயங்கரமுள்ளதாகும்.—
 நானின்றைக்கு உனக்குக்கட்டளையிடுகிறதை யெ
 கனதில் அவதாளித்துக்கொள்: பார்; எமோரியரை
 யும், கானானியரையும், எத்தியரையும், பெர்சிய
 ரையும், ஈவியரையும், எபூசியரையும் உங்கள்
 முன்னின்றுத்தரத்திலிடுவேன்.—நீங்கள்போய்ச்
 உசேருந் தேசத்தாரோடும், எந்த உடன்படிக்கை
 யையுஞ்செய்யாதெச்சரிக்கையாயிரு. செய்தால்,
 அதுஉங்களுக்குள்ளே ஒருகண்ணியாகும்.—அவர் யெ
 களுடையவேதிகைகளை இடித்துவிடுங்கள். சில
 களைத்தகர்த்துவிடுங்கள். அவர்களுடைய அஷூ
 ரீவிரூட்சங்களை வெட்டியெறியுங்கள்.—யெகோ
 வாளரிச்சலுள்ளவரென்றுபெயர்பெற்றவர்: அவ
 ராளரிச்சலுள்ள தேவன், ஆதலால் அந்நியதே
 வர்களை நீங்கள்வணங்கலாகாது.—அத்தேசத்தார் யெ
 களோடும் உடன்படிக்கை செய்வீர்களாகில் அ
 வர்கள் தங்கள்தேவர்களை விபசாரமார்க்கமாய்ப்
 பின்பற்றி அவர்களுக்குப்பலியிடுங்காலத்தில் அ
 வர்கள் உங்கனையழைக்க;—நீங்கள் பிரசாதங்களைப்
 யெகபுரிக்கவும் அவர்கள் புத்திரிகளில் நீங்கள் உங்கள்
 புத்திரருக்குப்பெண்கொள்ள, அப்புத்திரிகள்தம்
 கள் தேவர்களை விபசாரமார்க்கமாய்ப்பின்பற்று
 வதுமன்றி, உங்கள் புத்திரரையுந் தங்கள் தேவர்
 களைவிபசாரமார்க்கமாய்ப்பின்பற்றச்செய்யவுங்
 கூடும்: ஆதலால் அப்படிச்செய்யாதிருங்கள்.—உயெ
 கங்களுக்காததெய்வங்களைவார்ப்பிக்கப்படாது.

(உ) ஆதி.கூ.கூ. நியா.கூ.உ. ஏசா.கூ.இ. வெளி.க.யெ.யெ. (உஉ) ஏசா.உ.உ.க. சங்.கூ.க.ச. (உக) யோவா.க.யெ.ச.—(கூச. அதி. க.) அதி.கூ.உ.யெ.கூ. உபா.யெ.உ.ச. (உ) அதி.யெ.கூ.உ.யெ.கூ.உ.க. (இ) அதி.கூ.யெ.கூ. (ச) எண்.யெ.யெ.யெ. உ.நாளா.கூ.யெ.கூ. நிதி.கூ.யெ. சங்.அகூ.யெ. சங்.யெ.சு.யெ. யோவே.உ.யெ.கூ. சங்.கூ.யெ.கூ. ரோ.உ.ச. சங்.இ.எ.யெ. (எ) உபா.இ.யெ. சங்.அகூ.யெ. எரே.கூ.யெ. தானி.கூ.ச. சங்.யெ.கூ. தானி.கூ.கூ. எபே.ச.கூ. க.யோவா.கூ.கூ. யோச.உ.யெ.கூ. யோபு.யெ.யெ. மீகா.கூ.யெ.கூ. நாகூ.கூ.கூ. (அ) அதி.ச.கூ.கூ. (க) அதி.கூ.யெ.யெ.யெ. அதி.கூ.கூ.கூ. உபா.கூ.உ.கூ. சங்.உ.யெ.கூ. எரே.யெ.யெ.கூ. சக.உ.யெ. (ய) உபா.கூ.உ.கூ. உபா.ச.கூ. உசாமு.எ.உ.கூ. உபா.யெ.உ.கூ. சங்.யெ.சு.யெ. ஏசா.கூ.கூ. (யெ) உபா.கூ.கூ. (உஉ) அதி.கூ.உ.கூ. உபா.எ.உ. நியா.உ.உ. அதி.உ.கூ.கூ. (யகூ) உபா.யெ.உ.கூ. நியா.உ.உ. உபா.எ.இ. நியா.கூ.உ.இ. உ.இரா.யெ.ச. உ.நாளா.கூ.கூ. (யெ) அதி.உ.யெ.கூ. ஏசா.கூ.கூ. ஏசா.இ.எ.யெ. அதி.உ.யெ.கூ. (யெ) உபா.கூ.யெ.கூ. நியா.உ.யெ. எரே.கூ.கூ. எசே.கூ.கூ. எண்.உ.இ.உ. க.கொரி.யெ.உ.எ. (யகூ) சங்.யெ.சு.யெ. க.கொரி.யெ.சு.எ.யெ. உபா.கூ.கூ. க.இரா.யெ.கூ.உ. எஸ்.கூ.உ. நிதி.யெ.கூ.உ. எண்.உ.இ.கூ.உ. க.இரா.யெ.கூ.ச.

ய௮ ஆபீப்பாதத்தில் நீங்கள் எகிப்தினின்றும் புறப்பட்டபடியால் புளிப்பில்லாத அப்பத்தின் உற்சவத்தை நீங்களாசரித்து நான் உங்களுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அந்த ஆபீப்பாதத்தில் ஏழுநாள் புளிப்பில்லாத அப்பத்தைப்புகிக்கக்கூட வரீர்கள்.—கருப்பத்தில் தோன்றும் முதற்பேறு யாவும், உங்கள் ஆமொடுகளிற்றலையீற்று யாவும் உ௮ எனனுடையவைகள்.—கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டிதந்து மீட்டுக்கொள்ளவேண்டும். அதைமீட்டுக்கொள்ளாதிருந்தால், அதின்கழுத்தைமுறித்து விடுங்கள். உங்கள்புத்திரரில்முதற்பேறான யாவையும் மீட்டுக்கொள்ளவேண்டும். என்சந்நிதியில் ஒருவரும் வெறுங்கையையோ உக டேவரப்படாது.—நீங்கள் ஆறுநாள்கிரியையைச் செய்து, ஏழாம்நாளில் ஓய்ந்திருங்கள். விதைப்புக்காலத்திலும், அறுப்புக்காலத்திலும், நீங்கள் உ௨ ஓய்ந்திருங்கள்.—கோதுமை விளைவின் முதற்பலத்தைச்செலுத்தும் வார உற்சவத்தையும், வருஷாந்தத்தில்சேர்ப்பின் உற்சவத்தையும், ஆசரிக் உ௩ க்கடவீர்கள்.—உங்கள் ஆண்மக்களெல்லாரும் வருஷத்தில் மூன்றுதரம் இஸரவேலின் தேவனுல் கர்த்தருமாகிய யெகோவாவின் சந்நிதியில்வரவேண்டும்: நான் அந்தச்சாதியாரை உங்கள்முன்னின்றுத்தரத்தி உக்களெல்லோகளைவிஸ் உ௪ தாரமாக்குவேன்.—ஆண்படியால் நீங்கள்வருஷத்தில்மூன்றுதரம் உங்கள் தேவ ளுகிய யெகோவாவின் சந்நிதியில்வந்து வெளிப்படும்பொழுது, ஒருவரும் உங்கள்தேசத்தை இச்சிக்கமாட்டீடுடார்கள்.—புளித்தமாவுடன் என்பலியின் இரத்தத்தை நைவேத்தியம் பண்ணவேண்டாம்; பஸ்காஉற்சவத்தின் பலியை விடியற்காலம் வரைக்குமவைக்கவும் வேண்டாம்.—உங்கள் நிலத்தில்முதல்முதல்விளைந்தமுதல்பலத்தைஉங்கள் தேவ ளுகியயெகோவாவின் ஆலயத்துக்குக்கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதினுடைய தாயின் பாலில்பாகும் பண்ணவேண்டா உ௭ மென்றார்.—பின்னும்யெகோவாமோசேயை நோக்கி, இந்த வாக்குகளுக்கேற்க உண்டோடும், இஸரவேலரோடும், உடன்படிக்கை பண்ணினேன்; ஆதலால் நீ இந்தவாக்குகளைஎழுதென் உ௮ ரார்.—அங்கே அவன் யெகோவாவுடன் இரவும்பகலும் நாற்பதுநாள் தங்கினான்: அவன் அப்பம்புகிக்கவுமில்லை,சலபானம்பண்ணவுமில்லை. அவர்உடன்படிக்கையின்வாக்குகளாகியபத்துக்கட்டளைகளையும் கற்பவைகளிலெழுதினார்.

உ௯ சாட்சிப்பலகைகள் இரண்டையும், கையிற்கொண்டு, மோசே சீறும்மலையினின்றும்பிறங்கினான். மலையினின்றும்பிறங்கும்பொழுது தன்னுடன் அவர்பேசினதினால் தன்முகம் பிரகாசித்தி

ருந்ததைமோசே அறியவில்லை.—ஆரோனும்இஸர கூடுவேல் சந்தியாராவரும் மோசேயைப்பார்த்த பொழுது அவன்முகம்பிரகாசித்திருந்ததைக்கண்டி அவன் சமீபத்திற்சேரப் பயந்தார்கள்.—மோசேசேஅவர்களை அழைக்க, ஆரோனும், சபைக்கதிபதிகளெல்லாரும், அவனிடத்தில் திரும்பினார்கள்: மோசே அவர்களுடனேசம்பாவித்தான்.—பின்பு இஸரவேல் சந்தியாரெல்லாரும் அவன் கூஉ சமீபத்தில்சேர, அவன்சீறும்மலையில் யெகோவா தனக்குச்சொல்லியயாவையும் அவர்களுக்குக்கட்டளையிட்டான்.—மோசே அவர்களுடனே பேசியமுடிக்குமளவுத் தன் முகத்தின்மேல் முக்காடுபோட்டிருந்தான்.—மோசே யெகோசூசுவாவுடனேபேசும்படிக்கு, அவருடையசந்நிதியில் பிரவேசித்ததுமுதல் வெளியேபுறப்படாமளவும் முக்காட்டைநீக்கியிருந்தான். இப்படி அவன் புறப்பட்டுவந்து தனக்குக்கட்டளையிட்டபட்டதை இஸரவேல் சந்தியாருடன்கொண்ட பொழுது,—இஸரவேல்சந்தியார் அவனுடைய கூடுமுகம் பிரகாசித்திருந்ததைக் கண்டார்கள். மோசேஅவருடனேபேசும்படிபிரவேசிக்கும்வரைக்கும் முக்காடுபோட்டிருந்தான்.

௩௫. அதிகாரம்.

க. ஓய்வுநாளின்விதி. ச. ஆவாசத்திற்குக்காணிக்கைகொண்டவருதல்: உ.ய. சனங்கள் காணிக்கைசெலுத்தவிரைதல்: கூ. பெச்சலேயும்அகோலியாபையும்திருப்பணிசெய்ய நியமித்தல்.

பின்பு மோசே இஸரவேல் சந்தியாராகிய சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்து, அவர்களைநோக்கி,—ஆறுநாள் கிரியைசெய்யவேண்டும்; ஏழாம்நாளோ உங்களுக்குப்பரிசுத்தநாளாயிருப்பதாக: அது யெகோவாவுக்கு ஓய்வுநாள், அதிலேகிரியைசெய்பவன்எவனுங்கொலை செய்யப்படவேண்டும்.—ஓய்வுநாளில் உங்கள்வாசல்தவங்களிலெல்லும் நெருப்புண்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வாக்குகளை, நீங்கள்காத்துக்கொள்ளும்படி யெகோவா கட்டளையிட்டாரென்றார்.

பின்னும் மோசே இஸரவேல் சந்தியாராகிய சபையார் எல்லாரையும் நோக்கி,—உங்களிடத்திலிருந்து யெகோவாவுக்கு ஒருகாணிக்கைகொண்டவர வேண்டுமென்று இப்படி யெகோவாகட்டளையிட்டிருக்கிறார்,ஆதலால்அதற்கு மனமிவ்மானவனெவனோ அவன் பொன்னும், வெள்ளியும், பித்தளையும்,—நீலவன்னமும், தாமிரவன்னமும், சிவப்புவன்னமும், மெல்லியபஞ்சும், வெள்ளாட்டு உரோமமும்,—சிவப்புநிறங்கொடுத்த ஆட்டுக்கடாத்தோலும், தகசத்தோலும்,—சீத்தீம்மரமும், விளக்கெண்ணெயும் அ

(ய௮) அதி.யெ.யெடு. அதி.யகூ.ச. (யக) எசேக்.சச.கூ. ஓக்.உ.உகூ. (உய) எண்.யெ.யெடு. அதி.உகூ.யெடு. உபா. யகூ.யெ. க.சாமு.க.எ.அ. (உக) அதி.உய.கூ. ஓக்.யகூ.யெ. (உஉ) உபா.யகூ.யெ.யகூ. (உகூ) உபா.யகூ.யகூ. அதி.ககூ. உ. உபா.யகூ.அ. (உச) அதி.ககூ.யெ. அப்.யெ.யெ. (உசூ) உபா.உசூ.உய. உபா.யச.உக. (உஎ) உபா.ச.யகூ. (உ௮) அதி.உசூ.யெ. வச.க. அதி.ககூ.யெ. உபா.ய.உச. (உகூ) அதி.ககூ.யெ. மத்.யெ.உ. உ.கொரி.கூ.எ.யகூ. (ககூ) உ.கொரி.கூ.யகூ. (கச) உ.கொரி.கூ.யகூ.—(ககூ) அதி. உ. அதி.உய.கூ. எண்.யெடு.ககூ. உபா.கூ.யெ. ஓக்.யகூ. யச. (க) அதி.யகூ.உகூ. அதி.கசூ.ககூ. (கூ) அதி.உகூ.க.உ. அதி.உகூ.உ. (அ) அதி.உகூ.ச.

அபிஷேகதைலத்துக்குப்பரிமளதிரவியங்களும், தூபசுகந்தவர்க்கங்களும்,—எபோத்திலும், மார்புப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகமுதவிய இரத்தினங்களாகிய இவையனை, யெகோவாவுக்குக்காணிக்கையாகக் கொண்டுவரக்கடவன்.—உங்களுக்குள்ளிருக்கிற விவேகிகள் யாவரும்வந்து, யெகோவாகற்பித்த ஆவாசமும், வக அதின்கூடாரமும்,—போர்வையும், கடைப்பூட்டுக்களும், அதின்பலகைகளும், தாமுகளும், தூண்டுகளும்,—பாதங்களும், கிருபாசயத்தோடும், மூடுதிரையோடும், பெட்டியும், அதிந்தண்டுகளும்,—வக பீடமும் அதின் தண்டுகளும், அதின் சகலபாத்தியசரங்களும்,—சமுக்கத்தப்பமும், வெளிச்சங்கொடுக்ககிளைவிளக்கும், அதின் சகலகருவிகளும், விடுளக்கெண்ணெயுடன் அகல்களும்,—தூபவேதிகையும், அதின் தண்டுகளும், அபிஷேகதையமும், சுகந்ததூபவர்க்கமும், ஆவாசவாசலுக்குத் தொக்குதிரையும்,—பித்தனைச்சல்லடை தண்டுகள்முதவிய சகலபாத்திரங்களூடன், தகனபலிவேதிகையும், தொட்டியும், அதின்பாதமும்,—வள பிராகாரத்தின்தொக்குதிரைகளும், அதின் தூண்டுகளும், அவைகளின்பாதங்களும், பிராகாரவாசலின் தொக்குதிரையும்,—ஆவாசத்தின் மூளைகளும், பிராகாரத்தின்மூளைகளும், அவைகளின்கவியறுகளும்,—பரிசுத்தவஸ்தானத்தில் ஆராதனைசெய்வதற்குரிய வஸ்திரங்களும், ஆசாரியத்தொண்டுசெய்யும்படி ஆசாரியனாகிய ஆரோணுக்குப் பரிசுத்தவஸ்திரங்களும், அவன்புத்திரரின் வஸ்திரங்களமாகிய எல்லாவற்றையுஞ் செய்யக்கடவர்களென்றான்.

உவ இஸரவேல் சந்ததியாராகிய சபையாரெல்லாரும் மோசேயின் சமுக்கத்தைவிட்டுப் புறப்பட்டவர்கள்தார்.—பின்புமனஎழுச்சியையும், மனோவாஞ்சையையுமுடையவர்கள் யாவரும் சபையின் ஆவாசத்திருப்பணிக்கும், அதின் நானாவித ஆராதனைக்கும், பரிசுத்தவஸ்திரங்களுக்குமெற்றவைகளை யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.—மனப்பூர்வமுள்ள ஸ்திரிபுருஷர்களையாவரும் அஸ்தக்கடங்களும், காதணிகளும், மோதிரங்களும், ஆரங்களுமாகியசகலவிதப்பொன்ரைணங்களையுங் கொண்டுவந்தார்கள்.—யெகோவாவுக்குக் காணிக்கைகொடுத்தவர்களெல்லாரும் ஒரு பொற்காணிக்கையைக் கொடுத்தார்கள். நீலம், தூமிரம், சிவப்பெண்ணும் நிறங்களுள்ள மெல்லிய பஞ்சினூலையும், வெள்ளாட்டுஉரோமத்தையும், சிவப்புநிறங்கொடுத்த ஆட்டுக்கடாத்தோலையும், தகசுத்தோலையும், வைத்திருந்தவர்கள் யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள்.—வெள்ளியையும், பித்தனை

யையுங்கொடுக்கத்தக்கயாவரும், அவற்றையெகோவாவுக்குக்காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். எந்தத்திருப்பணியெலைக்குமெற்ற சீத்தீம்மரத்தைவைத்திருந்தயாவரும், அதைக்கொண்டுவந்தார்கள்.—விவேகமுள்ள ஸ்திரிகளெல்லாஉருந்தங்கள் கைகளினாலேநூற்று, தாங்கள்நூற்ற நீலம், தூமிரம், சிவப்பெண்ணும் நிறங்களுள்ள மெல்லிய பஞ்சினூலைக்கொண்டுவந்தார்கள்.—விவேகத்தில் மன எழுச்சியுள்ள ஸ்திரிகளெல்லாருமும், வெள்ளாட்டுமெயிரை நூற்றார்கள்.—அதிஉபபதிகள் எபோத்திலும், மார்புப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதக முதவிய இரத்தினங்களையுமும்,—பரிமளதிரவியங்களையுமும், விளக்கெண்ணெயையும், அபிஷேக தைலத்துக்கும் சுகந்ததூபத்துக்குமெற்றவைகளையுங்கொண்டுவந்தார்கள்.—மோசேயினூற்செய்யப்படுமபடி யெகோவாஉககற்பித்த திருப்பணிக்குரியயாவையும் கொண்டுவரும்படி இஸரவேல்சந்ததியாருக்குள்ளே மனஎழுச்சியுள்ள ஸ்திரிபுருஷர்களையாவரும், யெகோவாவுக்குக் காணிக்கையை மனப்பூரணமாய்க்கொண்டுவந்தார்கள்.

பின்பு மோசே இஸரவேல்சந்ததியாரைநோக்கியி, கேளுங்கள், யெகோவா யூதாவின்கோத்திரத்தில் ஊரின் பெளத்திரனும் யூரியின் புத்திரனுமாகிய பெத்சலேலைசிற்றத்தொழில்கள்கற்றிப்பதிலே நிபுணனாகி,—பொன், வெள்ளி, ககபித்தனைவேலைகள் செய்வதற்கும்;—இரத்தினங்ககளைச் செப்பமிட்டுப் பதிப்பதற்கும்; மரத்தில் கொத்துவேலை செய்வதற்கும், சகலவிதவேலைகளையுமன்பண்ணுவதற்கும்;—பேர்சொல்லி அழைத் து, சகலவிதவேலைகளையுஞ்செய்யும்படி, புத்தியையும் வித்தையையும் அறிவையும் ஈந்தருளுந்தேவ ஆவியினாலே அவனைப் பூரணப்படுத்தினார்.—அவன் தான்கோத்திரத்திலுள்ள அகிசா கசுமாகின்புத்திரனாகிய அகோலியாபோடும்போதிக்கும்படி அவன் இருதயத்தை ஏவினார்.—கொத்து கடுவேலையும், சிற்பவேலையும், நீலம், தூமிரம், சிவப்பெண்ணும் நிறங்களுள்ள மெல்லிய பஞ்சினூலினால் தைத்தலும், நெய்தலுமாகியசகலவிதவேலைகளையும், சிற்பத்தொழில் கற்பிப்பவர்கள் செய்யும் எந்தவேலைகளையுஞ்செய்யும்படிக்கு, அவர்களூடைய இருதயத்தைவிவேகத்தினாலேபூரணப்படுத்தினார்.

௩௯. அதிகாரம்.

க. பொருள்களை வேலையாளரிடம் ஒப்பித்தல்: ச. காணிக்கை கொண்டுவராமற்றடுத்தல்: அ. கெருபிகளைச்சித்திரித்ததிரைகள்: ஸ. வெள்ளாட்டு ரோமத்திரைகள்: உ. பலகைகள்: க. தாழ்கள்: கடு. திரை: க. தொக்குதிரை.

(வ) அதி.௩௯.௩௧. (யக) அதி.௨௬.௧.௨. (யஉ) அதி.௨௬.௩. (யக) அதி.௨௬.௨௧. (யச) அதி.௨௬.௩௩. அதி.௨௬.௩௧. (யடு) அதி.௩௩.௧. அதி.௩௩.௨௬. அதி.௩௩.௩௬. (யச) அதி.௨௬.௧. (யள) அதி.௨௬.௧. (யக) அதி.௩௯.௧.௧.௧. வண்ச.௧.௩. (௨௧) அதி.௩௯.௨. க.நாளா.௨௧.௧. எஸ்ரு.௭.௨௭. உ.கொரி.௩.௨. உ.கொரி.௧.௭. (௨௧) க.நாளா. ௨௧.௩. (௨௬) அதி.௨௩.௩. உ.இரா.௨௧.௭. நீதி.௩௧.௩.௨.௨.௨. (௨௭) க.நாளா.௨௧.௧. எஸ்ரு.௨௧.௩. (௨௩) அதி.௩௩.௨௧. (௨௧) வச.௨௧. க.நாளா.௨௧.௧. (௩௩) அதி.௩௧.௭. (௩௬) அதி.௩௧.௩௧. (௩௬) க.இரா.௭.௩.௧. ௨.௩.௭.௨.௩. ௭.௧.௩.௨.௩.—(௩௯.அதி.)

அப்பொழுதுபரிசுத்தஸ்தானத்துத்திருப்பணிகளைச் செய்யும் பிரகாரம் இன்னதென்றறியும்படி, யெகோவாவிலோலே புத்தியையும் வித்தையையும் பெற்றபெட்சலேல் அகோலியாபுமுதலியவிவேகிகள் யாவரும் யெகோவா கற்பித்தபடி எல்லாருஞ்செய்யத் தொடங்கினார்கள்.—
 ௨ பெட்சலேலையும் அகோலியாபையும் யெகோவாவிலோலே வித்தையைப்பெற்ற இருதயத்தையுடைய சகல விவேகிகளையும், திருப்பணிசெய்ய வரும்படி மனவெழுச்சியுள்ள யாவரையும், ௩ மோசே வரவழைத்தான்.—இஸரவேல் சந்தியார் பரிசுத்தஸ்தானத்துத்திருப்பணி செய்யும்படி கொண்டுவந்த பொருள்கள் அனைத்தையும் மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் அவர்கள் விடியற்காலந்தோறும் இஷ்டமானகாணிக்கைகளை அவனிடத்திற்கொண்டுவந்தார்கள்.
 ௪ அப்பொழுதுபரிசுத்தஸ்தானத்துத் திருப்பணி செய்துகொண்டிருந்த விவேகிகள்சகலரும் அவரவர்கள் செய்துவந்த தங்கள் தங்கள் வேலையை விட்டுவந்து,—மோசேயை நோக்கி, சனங்கள் யெகோவாசெய்யும்படி கற்பித்ததிருப்பணிக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களைக் கொண்டுவருகிறார்களென்று சொல்ல; மோசேஸ்திரிபுருஷர்களுக்குள் ஒருவரும் பரிசுத்தஸ்தானத்துக்குரியகாணிக்கையினிமித்தம் ஒருவேலையுஞ் செய்யவேண்டாமென்று கட்டளையிட்டான்.—அதை அவர்கள் பாளயமெங்கும் பிரசித்தம் பண்ணுவத்தார்கள். பின்பு சனங்கள் கொண்டுவராதபடி நிறுத்தப்பட்டார்கள்.—செய்யவேண்டியவேலைகள் யாவற்றிற்குமேற்றபொருள் அளவுக்குமிஞ்சியிருந்தது.
 ௫ ஆவாசத்தின்திருப்பணிசெய்பவர்களாகிய விவேகிகளாவரும்லீலம், தாமிரம், சிவப்பெண்ணும்நிறங்கள்என்றமெல்லிய பஞ்சினூலிலால் விசித்திரவேலையானகெருபிகளுடன், பத்துத்திரைகளையுண்டாக்கினார்கள்.—ஒவ்வொருதிரையினீளம் இருபத்தெட்டுமுழம், அகலம் நான்குமுழம்; திரைகள் எல்லாம் ஒரேயளவு.—அவன் ஐந்துதிரைகளை ஒன்றோடொன்றாகவும், மற்றைந்துதிரைகளை ஒன்றோடொன்றாகவும் தொடுத்தான்.—ஒருதிரையின் கரைக்குத்தொடுக்கும் விளிம்பில் லீலநூலால் வளையங்களிட்டார்கள். மற்றத்திரையின்கரை தொடுக்கும்படி, ஒன்றோடொன்றுசந்திக்கத் தக்கதாக,—ஒருதிரையில் ஐம்பதுவளையங்களையும் தொடுக்கப்பெடும் மற்றத்திரையின்கரையில், ஐம்பதுவளையங்களையுஞ் செய்தான்.—
 ௬ ஐம்பதுபொற்கொளுவிகளையும் பண்ணி ஒரு ஆவாசமாகும் படிக்கு, அந்தக்கொளுவிகளால் திரைகளை ஒன்றோடொன்று தொடுத்துவிட்டான்.
 ௭ ஆவாசத்தின்மேல் கூடாரமாக வெள்ளாட்டு உரோமத்தினால் பதினொரு மேன்மூடிச்சீலைகயிற் றிணைப்பண்ணினான்.—ஒரு மேன்மூடிச்சீலை முப்

பதுமுழநீளமும், நாலுமுழ அகலமுமாயிருந்தது. பதினொருமேன்மூடிச்சீலைகளும், ஒரே அளவாயிருந்தன.—ஐந்துமேன்மூடிச்சீலையை ஒன்றாக யகவும், மற்ற ஆறுமேன்மூடிச்சீலைகளை ஒன்றாகவும் இசைத்தான்.—ஒருமேன்மூடிச்சீலையின் கரைக்குத்தொடுக்கும்படி, ஐம்பது வளையங்களையிட்டான்.—அவைகள் இசைந்திருக்கும்படி, மற்றையுறமேன்மூடிச்சீலையின்கரைக்கும், ஐம்பதுவளையங்களையிட்டான்.—ஒரே கூடாரமாகத்தொடுக்கும்படி ஐம்பது பித்தளைக்கொளுவிகளைச்செய்தார்கள். சிவப்புவண்ணக்கொடுத்த ஆட்டுக்கொத்தோலிலோலே கூடாரத்துக்கு ஒரு மேற்பார்வையை யுமுண்டிபண்ணினான்.—அதற்குமேலேதகசத்தோலிலால் ஒருமேற்பார்வையைச்செய்தான்.
 ௮ நிரமிர்ந்து நிற்கும்படி ஆவாசத்துக்குச்சீத்தீம் உயிரமரத்தாற் பலகைகளையாக்கினான்.—ஒவ்வொருபலகை பத்துமுழநீளமும், ஒன்றரைமுழ அகலமுமாயிருந்தது.—ஒவ்வொருபலகைக்கும் ஒன்றுக்கு உட்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகளிருந்தன: ஆவாசத்தின்பலகைகளையாவுக்குமிப்படியே செய்தான்.—ஆவாசத்தின்தென்றிசையில் தென்பு உருத்திற்கு இருபதுபலகைகளையாக்கினான்.—அந்த இருபதுபலகைகளின்கீழே நாற்பதுவெள்ளிப்பாதங்களே உண்டெண்ணினான். ஒருபலகையின்கீழ் அதினிரண்டுகழுந்துக்கும் இரண்டுபாதங்களையும், மற்றப்பலகையின்கீழ் அதினிரண்டுகழுந்துக்கும் இரண்டுபாதங்களையுஞ்செய்தான்.—ஆவாசத்தின்மறுபக்கமாகிய வடபுறத்திலும், இரண்டுபலகைகளையும், அவைகளுக்கு நாற்பதுவெள்ளிப்பாதங்களையுஞ்செய்தான்.—ஒருபலகை உடையின்கீழ் இரண்டுபாதங்களும், மற்றப்பலகையின்கீழ் இரண்டுபாதங்களாயிருந்தன.—ஆவாசத்தின் பின்னாகமேற்குப்புறத்தில் ஆறுபலகைகளையும், ஆவாசத்தின் இருபக்கத்திலுமுள்ளபலகைகளுக்கு இரண்டுபலகைகளையுஞ்செய்தான்.—அவைகளைக் கீழே இசைக்கப்பட்டிருந்தன. மேலேயும் ஒருவளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தன.—இரண்டுமூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் உட்கு அப்படியேசெய்தான்.—அப்படியே எட்டுப்பலகைகளும் ஒவ்வொருபலகைகளுக்குக்கீழ் இவ்விரண்டுபாதங்களாகப் பதினொருவெள்ளிப்பாதங்களாயிருந்தன.
 ௯ சீத்தீம்மரத்தினால் ஆவாசத்தின் ஒருபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்துதாழ்களையும்,—ஆவாசத்தின் மற்றைப்பக்கத்துப்பலகைகளுக்கு ஐந்துதாழ்களையும், ஆவாசத்தின் பூப்புறமாகிய மேற்றிசையிலுள்ளபலகைகளுக்கு ஐந்துதாழ்களையும் உண்டுபண்ணினான்.—நடுத்தாழ், ஒருமுனைதொடங்கி மற்றுமுனைமட்டிம்பலகைகளின்மையத்தில் உருவப்பாய்ச்சப்பட்டிருந்தது.—அந்தப் பலகைகளைப் பொற்றகட்டால் மூடினான். தாழ்கள்பாய்ச்சப்படும் வளையங்களைப்பொன்றாற்செய்ததமன்றித்தாழ்களையும் பொற்றகட்டால் மூடினான்.

(௧) அதி.௨௮.௩. அதி.௨௮.௮. (௨) க.நானா.௨௬.௮. (௩) அதி.௩௮.௨௭. (௪) உ.கொரி.௮.௨.௩. (௫) அதி.௨௬.௬. (௬) அதி.௨௬.௮. (௭) அதி.௨௬.௭. (௮) அதி.௨௬.௮. (௯) அதி.௨௬.௮. (௧௦) அதி.௨௬.௮. (௧௧) அதி.௨௬.௮.

௨௫ லீலம், தூயிரம், சிவப்பெண்ணும் நிறங்கனையுடைய திரித்தமெல்லிய பஞ்சினூலினால் ஒருதிரைச்சீலையை உண்டாக்கினான்: அதிலேவிசித்தி ௨௬ ர வேலையாகக்கெருபிகளுஞ்செய்தான்.—அதற்குச்சீத்தீம்மரத்தினால் நாலுதூண்களைச்செய்து அவைகளைப்பொற்றகட்டால் மூடினான்: அவைகளின் கொளுவிசுளும்பொன்; அவைகளுக்கு நாலுவெள்ளிப்பாதங்களை வார்ப்பீத்தான்.

௨௭ ஆவாசவாசலுக்கு லீலம், தூயிரம், சிவப்பெண்ணும் நிறங்களுள்ள திரித்தமெல்லியபஞ்சினூலினால் தையல்வேலையாக ஒருதொங்குகிரையை ௨௮ யும்,—கொளுவிசுளுடன் அதற்கைந்து தூண்களையுஞ்செய்தான். குமிழ்களையும் பூண்களையும் பொற்றகட்டால்மூடினான். அவைகளின் ஐந்து பாதங்களும் பித்தினையாயிருந்தன.

௩௭. அதிகாரம்.

௧. சாட்சிப்பெட்டி: ௧. கெருபிகளுடன் கிருபாசயம்: ௨. பீடமும் அதின் பாதத்திரங்களும்: ௩. கிளைவிளக்கும் அந்தக்கல்களும்: ௪. தூபவேதிகை: ௫. பரிசுத்ததலைம்.

பெட்சேலல், சீத்தீம்மரத்தினால் இரண்டரைமுழநீளமும், ஒன்றரைமுழ அகலமும், ஒன்றரைமுழ உயரமுமாக ஒருபெட்டியைச் செய்தான்.—

௨ அதற்குள்ளும் புறம்பும் செம்பொற்றகட்டால்மூடி அதின்நாண்ருபக்கத்திலும்பொன்னினாலேவிலிம்புலகுத்தான்.—அதற்கு நாலுபொன்வளையங்களை வார்ப்பீத்து, அவைகளை அதின்நாலுமூலைகளிலுஞ்சேர்த்து, ஒருபக்கத்தில் இரண்டு வளைபங்களும், மற்றொருபக்கத்தில் இரண்டுவளையங்களும் இருக்கும்படிசெய்து,—சீத்தீம் மரத்தால் தண்டுகளையுஞ்செய்து, அவைகளையும் பொற்றகட்டால்மூடி,—அந்தத் தண்டுகளினாலேபெட்டியைச்சமக்கும்படி அவைகளைப்பெட்டியின்பக்கங்களிலுள்ள வளையங்களில்பாய்ச்சினான்.

௩ இரண்டரைமுழநீளத்திலும், ஒன்றரைமுழ அகலத்திலும் செம்பொன்னாலே ஒரு கிருபாசயத்தைச்செய்தான்.—அந்தக்கிருபாசயத்தின் இரண்டு விலிம்புக்கும் ஒரு தூண்டுபொன்னினால் வைரவேலையாக இரண்டு கெருபிகளை உண்டாக்கினான். கிருபாசயத்தின் இருவிலிம்புக்கும்,—ஒருவிலிம்புக்கு ஒருகெருபியும், மற்றவைவிலிம்புக்கு ஒருகெருபியுமாகக் கெருபிகளை உண்டாக்கினான்.—அந்தக்கெருபிகள் கிருபாசயத்தைத் தங்கள் சிறகுகள் மூடத்தக்கதாக, ஒன்றுக்கொன்றெதிரீமுக்கமாய்த்தங்கள் சிறகுகளை உயரவிரித்தபடியிருந்தன: கெருபிகளின் முகங்கள் கிருபாசயத்தைநோக்கினபடி யிருந்தன.

௪ சீத்தீம்மரத்தினால் இரண்டுமுழநீளத்திலும், ஒருமுழ அகலத்திலும், ஒன்றரைமுழ உயரத்திலும், ஒருபீடத்தையுஞ்செய்தான்.—அதைச்செம்பொற்றகட்டால்மூடி அதின்நாண்ருபக்கத்திலும், பொன்னினால்விலிம்புலகுத்தான்.—நாண்ருபக்கங்களிலும், நாலுவிற்றகடை அகலச்சட்டத்தையும், அந்தச்சட்டத்தின்நாண்ருபக்கத்திலும்பொன்விலிம்பையுமவகுத்தான்.—அதற்கு நாலு பொன்வளை யங்களையவார்ப்பீத்து அவைகளை அதின்நாண்ருமூலைகளிலுமுள்ளநாண்ருகால்களிலுந்நதைத்தான்.—பீடத்தைச்சமக்கும்படி தண்டுகளைமாட்டத்தக்க யசநாக அந்தவளையங்கள் சட்டத்தின் அருகோடேயிருந்தன.—பீடத்தைச்சமக்கும்படி தண்டுகளைச்சீத் தீம்மரத்தினால்செய்து, அவைகளைச் செம்பொற்றகட்டால்மூடினான்.—பீடத்தின்மேல்வைக்கத்தக்க ககலங்களும், கரண்டுகளும், கிண்ணங்களும், பாணபலியை வார்ப்பதற்குரிய கரகங்களும் அகியபாதத்திரங்களைச்செம்பொன்றைச்செய்தான்.

செம்பொன்றை ஒருகிளைவிளக்கையுஞ்செய்தான். அந்தவிளக்கை வைரவேலையாகவே செய்தான். அதின்தண்டும், கொம்பும், அரும்புகளும், காய்களும், பூக்களும், அப்படியே செய்யப்பட்டன.—அந்தக்கிளைவிளக்கின் ஒருபக்கத்தில்மூன்றுகிளைகளும், மற்றைப்பக்கத்தில் மூன்றுகிளைகளும் ஆறுகிளைகளை அந்தக்கிளை விளக்கின்பக்கத்தில்விட்டான்.—ஒரு கிளையில், வாதுமைக்கய்கொட்டைக்கொப்பான மூன்று அரும்புகளும், ஒருகாயும், ஒருபூவும், மற்றைக்கிளையிலும், வாதுமைக்கொட்டைக்கொப்பான மூன்று அரும்புகளும், ஒருகாயும், ஒருபூவுமிருந்தன. கிளைவிளக்கினின்றுபுறப்படும் ஆறுகிளைகளிலும் இப்படியே யிருந்தன.—கிளைவிளக்கிலும், வாதுமைக்கொட்டைக்கொப்பானநாலு அரும்புகளும், காய்களும், பூக்களும் யிருந்தன.—கிளைவிளக்கினின்றுபுறப்படும் ஆறுகிளைகளுள்ளும்முதற்சோட்டின்கீழ் ஒருகாயும், இரண்டாம் சோட்டின்கீழ் ஒருகாயும், மூன்றாஞ்சோட்டின்கீழ் ஒருகாயுமிருந்தன.—அவைகளின்காய்களும், கிளைகளும், பொருத்தில்லாதிருந்தன. முழுவதும்செம்பொன்றாலே செய்யப்பட்டவைரவேலையாயிருந்தது.—அதின்வழு ௨௬ அகல்களையும், அதற்கேற்ற திரிவெட்டிகளையும், திரிப்பாதத்திரங்களையும் செம்பொன்றைச் செய்தான்.—அதையும் அதின்பாதத்திரங்களையையும் உசு ஒருகிக்கேச்செம்பொன்றைச்செய்தான்.

தூபவேதிகையைச் சீத்தீம்மரத்தினால் செய்தா ௨௫ ன். அது ஒருமுழநீளமும், ஒருமுழ அகலமும், இரண்டுமுழ உயரமும், சதுரவடிவுமாயிருந்தது. அதின்கொம்புகள், அதற்கு அபின்னமாயிருந்தன.—அதின்மேற்புறத்தையுஞ்சுற்றுப்புறத்தையும், உசு அதின்கொங்கனையுஞ்செம்பொற்றகட்டால்மூடி, அதின் நாண்ருபக்கங்களிலும் பொன்றால்விலிம்புலகுத்தான்.—அதைச்சமக்குந்தண்டுகள் உளபாய்ச்சப்படும்படி, அதின் விலிம்புக்குக்கீழே அதினிரண்டுபக்கத்து இரண்டுமூலைகளிலும், இரண்டுபொன்வளையங்களைச்செய்தான்.—அந்தத் தண்டுகளைச் சீத்தீம்மரத்தினால்செய்து, அவைகளையும் பொற்றகட்டால்மூடினான்.

பரிமளதைலக்காரனுடையசெய்கையாய்ப்பரி ௨௬

(௨௫) அதி.௨௬.௩௧. (௩௭) அதி.௨௬.௩௬.—(௩௭. அதி. ௧.) அதி.௨௫.௩. (௬) அதி.௨௫.௩௭. (௪) அதி.௨௫.௨௬. (௫) அதி.௨௫.௨௬. (௬) அதி.௨௫.௩௧. (௨௫) அதி.௩௩.௧. (௨௬) அதி.௩௩.௨௬.௩௬.

சுத்த அபிவேகத்தைலத்தையும், சுகந்திரவியங்க ளினாலேபரிசுத்ததூபத்தையுஞ்செய்தான்.

௩௮. அதிகாரம்.

க. தகனபலிவேதிகை: அ. பித்தளைத்தொட்டி: க. பிராகாரம்: உக. கொடுக்கப்பட்டகாணிக்கைகளின்தொகை.

ஐந்துமுழநீளமும் ஐந்துமுழ அகலமும் மூன்று முழ உயரமுமாகச்சீத்திம்மரத்தினால் சதுரமாய் ஒரு தகனபலிவேதிகையை உண்டெண்ணினான்.

உ. அதின்நாலுமூலகளிலும் நாலுகொம்புகளை உண்டாக்கினான்; அந்தக்கொம்புகள் அதற்கு அபின்னமாயிருந்தன; அதைப்பித்தளைத்தகட்டால் மூடினான்.—அதின் சாம்பற்பாத்திரங்களும், கரண்டிகளும், கிண்ணங்களும், முட்கருவிகளும், அக்கினிப்பாத்திரங்களுமாகிய சகலபாத்திரங்களை யுஞ்செய்தான்: அந்தப்பாத்திரங்கள் எல்லாவற்றையும் பித்தளையினாரசெய்தான்.—அந்த வேதிகைக்குள்ளேபாதி உயரத்திலிருக்கத்தக்கதாக அதின் சுற்றுக்குக்கீழே கண்ணறைகளோடுகூடிய ஒரு பித்தளைச்சல்லடையைச்செய்தான்.—அப்பித்தளைச்சல்லடையின் நாலுமூலகளிலும், தண்டுகளைப்பாய்ச்சுகிறதற்கு நாலுவிளையங்களை வார்ப்பித்தான்.—சீத்திம்மரத்தாற் தண்டுகளையுஞ்செய்து, அவைகளைப் பித்தளைத்தகட்டால் மூடினான்.—வேதிகையைச் சமக்கத்தக்கதாக அந்தத்தண்டுகளை அதின்பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்: உள்வெளிவிட்டுப் பலகைகளினால் வேதிகையைச்செய்தான்.

அ. சபையின் ஆவாசவாசலில் கூட்டங்கூட்டமாய்வந்த ஸ்திரீகளின் கண்ணாடிகளாற் பித்தளைத்தொட்டியையும், அதின்பித்தளைக்கலவடையைப் பண்ணினான்.

க. பிராகாரத்தையுஞ்செய்தான். அதின் தென் திசையில் தென்புறத்திற் பிராகாரத்துக்குத் திரிந்தமெல்லிய பஞ்சினூலினால் தூறுமுழ நீளமுள்ள தொங்குதிரைகளையுஞ்செய்தான்.—அவைகளின் தூண்களிருபது; அவைகளின் பித்தளைப் பாதங்களிருபது; தூண்களின் கொளுவிகளும் பூண்களும்வெள்ளி.—வடபுறத்துத் தொங்குதிரைகளும் தூறுமுழம்; அவைகளின் தூண்களிருபது; அவைகளின் பித்தளைப்பாதங்களும்பது; தூண்களின் கொளுவிகளும் பூண்களும்வெள்ளி.—

உ. மேற்குப்புறத்துத் தொங்குதிரைகள் ஐம்பதுமுழம், அவைகளின் தூண்கள் பத்து; பாதங்களும்பத்து; தூண்களின் கொளுவிகளும் பூண்களும்வெள்ளி.—சூரியனுக்கிற் கிழக்குப்புறத்துக்கும் ஐம்பதுமுழம் பிராகாரவாசலின் இருபுறத்துள்ளும்,—ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்துமுழம்; அவைகளின் தூண்கள் மூன்று, பாதங்களும் மூன்று.—மற்றொப்புறத்துத் தொங்குதிரைகளும், பதினைந்துமுழம்; அவைகளின் தூண்கள் மூன்று; பாதங்களும் மூன்று.—சுற்றுப்பிராகாரத்துத்திரைகள் எல்லாம் திரிந்தமெல்லிய பஞ்சினூலாற் செய்யப்பட்டன.—தூண்களின் பாதங்கள் எகரங்களும் பித்தளை; தூண்களின் கொளுவிகளும் பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்கள் வெள்ளித்தகட்டால் மூடப்பட்டன; பிராகாரத்தூண்கள் எல்லாவற்றிற்கும் வெள்ளிப்பூண்களிடப்பட்டன.—பிராகாரவாசலின் தொங்குதிரை நீயிலும், தூமிரம், சிவப்பென்னும் நிறங்களுள்ள திரிந்தமெல்லிய பஞ்சினூலினாற் செய்யப்பட்டதையல்வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபதுமுழம்; அதின்கலமுயரம் பிராகாரத்தின் தொங்குதிரைகளைப்போல ஐந்துமுழம்.—அவைகளின் மிக தூண்கள் நாலு; பித்தளைப் பாதங்களும் நாலு; அவைகளின் கொளுவிகள் வெள்ளி; குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் பூண்களும் வெள்ளி.—ஆவாசத்துக்குஞ்சுற்றுப்பிராகாரத்துக்குமுடியிய முளைகளெல்லாம் பித்தளை.

ஆ. சபையின் ஆவாசவாசலில் கூட்டங்கூட்டமாய்வந்த ஸ்திரீகளின் கண்ணாடிகளாற் பித்தளைத்தொட்டியையும், அதின்பித்தளைக்கலவடையைப் பண்ணினான்.

க. பிராகாரத்தையுஞ்செய்தான். அதின் தென் திசையில் தென்புறத்திற் பிராகாரத்துக்குத் திரிந்தமெல்லிய பஞ்சினூலினால் தூறுமுழ நீளமுள்ள தொங்குதிரைகளையுஞ்செய்தான்.—அவைகளின் தூண்களிருபது; அவைகளின் பித்தளைப் பாதங்களிருபது; தூண்களின் கொளுவிகளும் பூண்களும்வெள்ளி.—வடபுறத்துத் தொங்குதிரைகளும் தூறுமுழம்; அவைகளின் தூண்களிருபது; அவைகளின் பித்தளைப்பாதங்களும்பது; தூண்களின் கொளுவிகளும் பூண்களும்வெள்ளி.—

உ. மேற்குப்புறத்துத் தொங்குதிரைகள் ஐம்பதுமுழம், அவைகளின் தூண்கள் பத்து; பாதங்களும்பத்து; தூண்களின் கொளுவிகளும் பூண்களும்வெள்ளி.—சூரியனுக்கிற் கிழக்குப்புறத்துக்கும் ஐம்பதுமுழம் பிராகாரவாசலின் இருபுறத்துள்ளும்,—ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்துமுழம்; அவைகளின் தூண்கள் மூன்று, பாதங்களும் மூன்று.—மற்றொப்புறத்துத் தொங்குதிரைகளும், பதினைந்துமுழம்; அவைகளின் தூண்கள் மூன்று; பாதங்களும் மூன்று.—சுற்றுப்பிராகாரத்துத்திரைகள் எல்லாம் திரிந்தமெல்லிய பஞ்சினூலாற் செய்யப்பட்டன.—தூண்களின் பாதங்கள் எகரங்களும் பித்தளை; தூண்களின் கொளுவிகளும் பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்கள் வெள்ளித்தகட்டால் மூடப்பட்டன; பிராகாரத்தூண்கள் எல்லாவற்றிற்கும் வெள்ளிப்பூண்களிடப்பட்டன.—பிராகாரவாசலின் தொங்குதிரை நீயிலும், தூமிரம், சிவப்பென்னும் நிறங்களுள்ள மெல்லிய பஞ்சினூலினால் தையல்வேலைசெய்யவனும், கொத்துவேலைக்காரனும், விசித்திரவேலைசெய்யவனும்,—தாண் கோத்திரத்தின் அகிசா உடமுகின் புத்திரனுமாகிய அகோலியாபுடன் கூட்டமோசேக்கு யெகோவா கற்பித்தபடி எல்லாஞ்செய்தான்.—மோசேயின் கட்டளைப்படி உக ஆசாரியனான ஆரோனின் புத்திரனாகிய இதாமாரின் கையினாலே கணிக்கப்பட்ட லேவியர் தொண்டெய்வதற்கான சாட்சியாவாசமாகிய ஆவாசத்துப்பொருள்களின் தொகையாவது.—பரிசுத்தஸ்தானத்திற்றிருப்பணியேலைகள் யாவற்றிற்குங்காணிக்கையாகக்கொடுக்கப்பட்ட பொன்னெல்லாம் பரிசுத்தஸ்தானத்துச் சேக்கலின்படி இருபத்தொன்பதுகிக்கேரும் எழுதூற்றுமுப்பதுசேக்கலும்.—எண்ணப்பட்ட தொகையிற்சேர்ந்த இருபதுவயது தொடங்கி அதற்குமேற்பட்டவயதுள்ள ஆறு இலட்சத்துமூவாயிரத்தைஞ்ஞாற்றைம்பதுபுருஷரில் ஒவ்வொருவருக்கு, பரிசுத்தஸ்தானத்துச்சேக்கலின்படி அரைச்சேக்கலவீதம் சேர்ந்தது.—சபையில் எண்ணப்பட்டவர்களுடைய வெள்ளி பரிசுத்தஸ்தானத்துச்சேக்கலின்படி தூறு கிக்கேரும் ஆயிரத்தெழுதூற்றெழுபத்தைந்து சேக்கலுமாயிருந்தது.—தூறுகிக்கேர்வெள்ளியில் பரிசுத்தஸ்தானத்தின் பாதங்களும், திரைக்குச்சேர்ந்த பாதங்களும் வார்த்தப்பட்டன. ஒருபாதத்துக்கு ஒருகிக்கேர் வீதமாய் தூறுபாதங்களுக்கு தூறுகிக்கேர்களாம்.—அந்த ஆயிரத்தெழுதூற்று எழுபத்தைந்துசேக்கலால் தூண்களுக்குக் கொளுவிகளைச்செய்து குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களையுஞ்செய்தான்.—பித்தளைக்காணிக்கை, எழுபதுகிக்கேரும் உக இரண்டாயிரத்து நானூறுசேக்கலுமாயிற்று.—அகலினால் சபையின் ஆவாசவாசலுக்குச்சேர்ந்த பாதங்களையும், பித்தளை வேதிகையையும், அதின்

தூண்களின் பாதங்கள் எகரங்களும் பித்தளை; தூண்களின் கொளுவிகளும் பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்கள் வெள்ளித்தகட்டால் மூடப்பட்டன; பிராகாரத்தூண்கள் எல்லாவற்றிற்கும் வெள்ளிப்பூண்களிடப்பட்டன.—பிராகாரவாசலின் தொங்குதிரை நீயிலும், தூமிரம், சிவப்பென்னும் நிறங்களுள்ள திரிந்தமெல்லிய பஞ்சினூலினாற் செய்யப்பட்டதையல்வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபதுமுழம்; அதின்கலமுயரம் பிராகாரத்தின் தொங்குதிரைகளைப்போல ஐந்துமுழம்.—அவைகளின் மிக தூண்கள் நாலு; பித்தளைப் பாதங்களும் நாலு; அவைகளின் கொளுவிகள் வெள்ளி; குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் பூண்களும் வெள்ளி.—ஆவாசத்துக்குஞ்சுற்றுப்பிராகாரத்துக்குமுடியிய முளைகளெல்லாம் பித்தளை.

பூதா கோத்திரத்திலுள்ள ஊரின் பெளத்திர உகனும் ஊரின் புத்திரனுமாகிய பெத்சலேல், நீலம், தூமிரம், சிவப்பென்னும் நிறங்களுள்ள மெல்லிய பஞ்சினூலினால் தையல்வேலைசெய்யவனும், கொத்துவேலைக்காரனும், விசித்திரவேலைசெய்யவனும்,—தாண் கோத்திரத்தின் அகிசா உடமுகின் புத்திரனுமாகிய அகோலியாபுடன் கூட்டமோசேக்கு யெகோவா கற்பித்தபடி எல்லாஞ்செய்தான்.—மோசேயின் கட்டளைப்படி உக ஆசாரியனான ஆரோனின் புத்திரனாகிய இதாமாரின் கையினாலே கணிக்கப்பட்ட லேவியர் தொண்டெய்வதற்கான சாட்சியாவாசமாகிய ஆவாசத்துப்பொருள்களின் தொகையாவது.—பரிசுத்தஸ்தானத்திற்றிருப்பணியேலைகள் யாவற்றிற்குங்காணிக்கையாகக்கொடுக்கப்பட்ட பொன்னெல்லாம் பரிசுத்தஸ்தானத்துச் சேக்கலின்படி இருபத்தொன்பதுகிக்கேரும் எழுதூற்றுமுப்பதுசேக்கலும்.—எண்ணப்பட்ட தொகையிற்சேர்ந்த இருபதுவயது தொடங்கி அதற்குமேற்பட்டவயதுள்ள ஆறு இலட்சத்துமூவாயிரத்தைஞ்ஞாற்றைம்பதுபுருஷரில் ஒவ்வொருவருக்கு, பரிசுத்தஸ்தானத்துச்சேக்கலின்படி அரைச்சேக்கலவீதம் சேர்ந்தது.—சபையில் எண்ணப்பட்டவர்களுடைய வெள்ளி பரிசுத்தஸ்தானத்துச்சேக்கலின்படி தூறு கிக்கேரும் ஆயிரத்தெழுதூற்றெழுபத்தைந்து சேக்கலுமாயிருந்தது.—தூறுகிக்கேர்வெள்ளியில் பரிசுத்தஸ்தானத்தின் பாதங்களும், திரைக்குச்சேர்ந்த பாதங்களும் வார்த்தப்பட்டன. ஒருபாதத்துக்கு ஒருகிக்கேர் வீதமாய் தூறுபாதங்களுக்கு தூறுகிக்கேர்களாம்.—அந்த ஆயிரத்தெழுதூற்று எழுபத்தைந்துசேக்கலால் தூண்களுக்குக் கொளுவிகளைச்செய்து குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களையுஞ்செய்தான்.—பித்தளைக்காணிக்கை, எழுபதுகிக்கேரும் உக இரண்டாயிரத்து நானூறுசேக்கலுமாயிற்று.—அகலினால் சபையின் ஆவாசவாசலுக்குச்சேர்ந்த பாதங்களையும், பித்தளை வேதிகையையும், அதின்

(௩௮.அதி.க.) அதி.உஎ.க.(அ)அதி.கூய.யஅ.க.சாமு.உ.உஉ.(க)அதி.உஎ.க.(உய)அதி.உஎ.யக.(உக)எண்.ச.உஅ; ௩௩.எண்.க.டுய,டுக.(உச) அதி.கூய.யக.எண்.கூ.சஎ.(உடு)எண்.க.சசக. அதி.கூய.யகூ.யடு.(உஎ) அதி.உச.யக.உக.

பித்தனைச்சல்லடையையும், வேதிகையின் சகல பாதத்திரங்கனையும்,—சுற்றுப்பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசலின்பாதங்களையும், ஆவாசத்தின்சகலமுனைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முனைகளையுஞ்செய்தான்.

நகூ. அதிகாரம்.

க. பரிசுத்த வஸ்திரங்களும் எபோத்தும்: அ. மார்புப்பதக்கம்: உஉ. எபோத்துஅங்கி: உஎ. மெல்லிய பஞ்சினூலினால் அங்கிகளூந் குல்லாவுங்கச்சம்: கூய. குல்லாவின பட்டம்: கூஉ. ஆவாசத்திருப்பணிமுடிவுபெறல்.

யெ கோவா மோசேக்குக் கற்பித்தபிரகாரம் பரிசுத்த ஸ்தானத்தில் ஆராதனைசெய்யும் படிநீலம், தூயிரம், சிவப்பென்னும் நிறங்களுள்ள ஆராதனைக்குரிய வஸ்திரங்களையும், ஆரோணுக்கும் பரிசுத்தவஸ்திரங்கனையுஞ் செய்தார்கள்.—

உ. பொன்னினாலும் நீலம், தூயிரம், சிவப்பென்னும் நிறங்களுள்ள திரித்தமெல்லியபஞ்சினூலினாலும் எபோத்தைச் செய்தான்.—அந்தப் பொண்ணை நீலம், தூயிரம், சிவப்பென்னும் நிறங்களுள்ள திரித்தமெல்லியபஞ்சினூலினுடன்சேர்த்து, விசித்திரவேலையாகச்செய்யும்பொருட்டு மெல்லியதகடுகளாய் அடித்துக்கம்பிகளாய் வெட்டினார்கள்.—

அது ஒன்றாயினேக்கப் படும்பொருட்டு, அதற்குத்தோண்டுகனையுஞ் செய்தார்கள்: அது இரண்டிருகனினாலும், ஒன்றாயினேக்கப்பட்டது.—யெ கோவா மோசேக்குக்கற்பித்தபிரகாரம், அந்த எபோத்தின்மேலிருக்கும் விசித்திரமானகச்சு, அந்தவேலைக்கொப்பாகவே பொன்னினாலும், நீலம், தூயிரம், சிவப்பென்னும் நிறங்களுள்ள திரித்தமெல்லியபஞ்சினூலினாலுஞ் செய்யப்பட்டு, அதனோடே ஒன்றாயிருந்தது.—அவர்கள் கோமேதக இரத்தினங்களை முத்திரைவெட்டப்படுதல்போல இரணவேலின் புத்திரருடைய நாமங்களை அவைகளில்வரைந்து அவைகளைப் பொன் குவளைகளிற் பதித்தார்கள்.—யெ கோவா மோசேக்குக் கற்பித்தபிரகாரம்—இரணவேல் புத்திரரைக்குறித்து ஞாபகக்கற்களாக இருக்கும் படி, அவைகளை எபோத்வஸ்திரத்தோளின் மேலிட்டார்கள்.

அ. மார்புப்பதக்கத்தைஎபோத்தின்வேலைக்கொப்பாகப் பொன்னாலும், நீலம், தூயிரம், சிவப்பென்னும் நிறங்களுள்ள திரித்தமெல்லியபஞ்சினூலாலும்விசித்திரவேலையாய்ச்செய்தார்கள்.—

கூ. அத்தமார்புப்பதக்கத்தைச் சதுரமும், இரட்டையாய்ச் செய்தார்கள். அது இரட்டையாய் ஒரு சாண் நீளமும், ஒருசானகலமுமாயிருந்தது.—

உ. அதில்நாலுகிரையாய் இரத்தினங்களை பதித்தார்கள். முதல்நிரை செம்மணியும், புஷ்பராகமும், மகரகதமும்: இவை முதனிரை.—இரண்டாம்நிரை, மாணிக்கமும், நீலமும், வச்சிரமும்.—மூன்றாம்நிரை, பதுமராகமும், வைரேரியமும், செவ்

வந்திக்கல்லும்.—நாலாம்நிரை, தர்சீஷ் இரத்தின மும், கோமேதகமும், இயஷ்பியும், இவைகள் அந்தந்த நிரையில் தக்கக்கேவணங்களிற் பதிக்கப்பட்டிருந்தன.—முத்திரையைப் போல இரணவேல்புத்திரருடைய நாமங்களைக் கொண்டிருக்கும் இவ்விரத்தினங்கள் அவர்கள்நாமப்படி, பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம், ஒவ்வொன்றிலேயிருந்தது.—மார்புப் பித்திரைபதக்கத்தின் அருகில்தொடுக்கப்பட்டு சங்கிலிகளைச் செம்பொன்னாலுண்டாக்கினார்கள்.—இரணவேலைக்கொண்டேவணங்கனையும், இரண்டுபொன்வளையங்களையுஞ்செய்து; அவ்விரண்டு வளையங்களையும் மார்புப்பதக்கத்தின் இரண்டருகிலுமிட்டார்கள்.—பொற்சங்கிலித் தொடர்களிரண்டையும் மார்புப்பதக்கத்தினருகிலிருக்கும் இரண்டு வளையங்களிலும் மாட்டிவிட்டார்கள்.—அவ்விரண்டு செங்கிலித்தொடர்களின் இரண்டு தலைப்புக்கனையும், இரண்டுகேவணத்திலுமாட்டி முற்புறத்தில்எபோத் வஸ்திரத் தோளின்மேற் போட்டார்கள்.—பின்னும் இரண்டு பொன்வளையங்களைப் பிண்ணி, அவைகளை எபோத்தின்கீழ்ப்புறத்துக்கெதிரானபதக்கத்தின் அருகின் இரண்டு முலைகளிலும்வைத்து,—வேறுமீரண்டுபொன்வளையங்களைப்பிண்ணி, அவைகளை எபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதினிசைவுக்கெதிராகவும், எபோத்தின் விசித்திரமான கச்சுக்குமேலாகவும், வைத்தார்கள்.—யெ கோவா உஉ மோசேக்குக்கற்பித்தபிரகாரம் மார்புப்பதக்கம் எபோத்தின் விசித்திரமானகச்சுக்குமேலாயிருக்கும்படிக்கும், அது எபோத்தைவிட்டு நீல்காதபடிக்கும், அதை அதின்வளையங்களிலும், எபோத்தின் வளையங்களிலும், நீலநாடாவினாக்கட்டினார்கள்.

தனிநீலவன்னமாய்நெய்தல்வேலையாக எபோத்தின் அங்கியைச்செய்தான்.—அதின் நடுவில் உஉ மார்புக்கவசத்துவாரத்துக்கொப்பாக, ஒருதுவாரமும், அது கிழியாதபடி அந்தத்துவாரத்தைச்சுற்றி ஒருநாடாவுயிருந்தன.—அவ்வங்கியின் கீழோ உஉ ரங்களில் நீலம், தூயிரம், சிவப்பென்னும் நிறங்களுள்ள திரித்தமெல்லியபஞ்சினூலினாலும், மாதானம் பழங்களைச் செய்தார்கள்.—செம்பொன்னால் உருமணிகளைச் செய்து அங்கியின் ஓரங்களில் மாதானம் பழங்களுக்கிடையேயே வைத்தார்கள். அவைகள் சுற்றிவர மாதானம் பழங்களுக்கிடையேயேயிருந்தன.—யெ கோவா மோசேக்குக்கற்பித்தபிரகாரம் ஆராதனைக்குரிய அவ்வங்கியின் ஓரத்தைச்சுற்றி ஒருமணியும் ஒருமாதானம் பழமும், ஒருமணியும், ஒருமாதானம் பழமாயிருந்தன.

ஆரோணுக்கும் அவன்புத்திரர்களுக்கும் மெல்லியபஞ்சினூலால் நெய்தல்வேலையான அங்கிகளையும்,—மெல்லியபஞ்சினூலினால் ஒரு பாகை உஉ யையும், மெல்லியபஞ்சினூலினால் அவங்காரமான குல்லாக்களையும், திரித்தமெல்லியபஞ்சினூலி

யைக்கும், மெல்லியபஞ்சினூலினால் அவங்காரமான குல்லாக்களையும், திரித்தமெல்லியபஞ்சினூலி

யைக்கும், மெல்லியபஞ்சினூலினால் அவங்காரமான குல்லாக்களையும், திரித்தமெல்லியபஞ்சினூலி

யைக்கும், மெல்லியபஞ்சினூலினால் அவங்காரமான குல்லாக்களையும், திரித்தமெல்லியபஞ்சினூலி

யைக்கும், மெல்லியபஞ்சினூலினால் அவங்காரமான குல்லாக்களையும், திரித்தமெல்லியபஞ்சினூலி

யைக்கும், மெல்லியபஞ்சினூலினால் அவங்காரமான குல்லாக்களையும், திரித்தமெல்லியபஞ்சினூலி

யைக்கும், மெல்லியபஞ்சினூலினால் அவங்காரமான குல்லாக்களையும், திரித்தமெல்லியபஞ்சினூலி

யைக்கும், மெல்லியபஞ்சினூலினால் அவங்காரமான குல்லாக்களையும், திரித்தமெல்லியபஞ்சினூலி

(கூ. அதி. க.) அதி.உஅ.ச. அதி.கடு.உக. அதி.கடு.யக. (உ) அதி.உஅ.க. (சு) அதி.உஅ.க. (எ) அதி.உஅ.யஉ. (அ) அதி.உஅ.யடு. (ய) அதி.உஅ.யஎ. (உஉ) அதி.உஅ.கக. (உடு) அதி.உஅ.கக. (உஎ) அதி.உஅ.கக.ய. (உஅ) எசேச்ச.யஅ. அதி.உஅ.சஉ.

உக ஞாற் சல்லடைகளையும்,—நீலம், தூமிரம், சிவப் பெண்ணும் நிறங்களுையுடைய திரித்தமெல்லிய பஞ்சுறுலிலேவே தையல்வேலையாகக் கச்சைய யும், யெகோவா மோசேசுக்குக் கற்பித்தபிரகாரம் செய்தார்கள்.

கூய செம்பொன்னால் பரிசுத்தகிரீடத்தின்பட்டத் தையுஞ்செய்து, முத்திரையைப்போல் “யெகோவாவுக்குப்பரிசுத்தம்” என்று அதில் எழுத்தால் தால்வரைந்து,—அதைப்பாகையின்மேலே கட்டும்படி யெகோவா மோசேசுக்குக்கற்பித்தபிரகாரம் அதை நீலநாடாவினாலே கட்டினார்கள்.

கூஉ இப்படியே சபையின்கூடாரமாகிய ஆவாசத்திருப்பணிமுழுவதும் நிறைவேற்றலாயிற்று: இஸரவேல்சந்தியார் யெகோவா மோசேசுக்குக் கற்பித்தபடி எல்லாஞ்செய்தார்கள்; அப்படியே

கூக செய்தார்கள்.—பின்பு அவர்கள்கூடாரமும், அதிலுள்ளபாத்திரங்களும், கடைப்பூட்டுக்களும், பலகைகளும், தாழ்களும், தூண்களும், பாதங்களும்,—சிவப்புநிறங்கொடுத்த ஆட்டுக்கடாத்

கூடு தோற்போர்வையும்;—தகசுத்தோற்போர்வையும், மூடுதிரையும், சாட்சிப்பெட்டியும், அதின்சகல

கூச டிகளும், கிருபாசயமும்;—பீடமும், அதின்சகல

கூஎ பாத்திரங்களும்;—சமுக்கத்தப்பமும், ஒழுங்குபடுத்தத்தக் அகல்களோடு பரிசுத்த கிளைவிளக்கும், அதின் சகல பாத்திரங்களும், விளக்கெண்ணெயும், பொன்வேதிகையும், அபிஷேகதையமும்;—

கூஅ சுகந்ததிரவியதூபமும், ஆவாசவாசலின் தொங்கு திரையும்;—பித்தளை வேதிகையும், அதின் பித்தளைச்சல்லடையும், தண்ணெயும், அதின்சகலபாத்திரங்களும், தொட்டியும்;—அதின்சகலவடையும், பிராகாரத்தின்தொங்குதிரைகளும், அதின் தூண்களும், பாதங்களும், பிராகாரவாசலின்தொங்குதிரையும், அதின்கயிறுகளும், அதின் முளைகளும், சபையின்கூடாரமாகிய ஆவாசத்தின் ஆராதனைச் சுகுரிய சகலபாத்திரங்களும்;—பரிசுத்த ஸ்தானத்தில் ஆராதனைசெய்வதற்குரியவஸ்திரங்களும், ஆசாரியனாகிய ஆரோனின்பரிசுத்தவஸ்திரங்களும், ஆராதனைசெய்வதற்குரிய அவன் புத்திரர்களின் வஸ்திரங்களும் பொருந்திய ஆவாசத்தை மோசேசு உயிடத்திற் கொண்டுவந்தார்கள்.—யெகோவா மோசேசுக்குக்கற்பித்தபடி எல்லாம் இஸரவேல்சந்தியார் சகலவேலைகளையுஞ்செய்தார்கள்.—மோசேசு சகலகிரியையுடையபார்த்து, அவர்கள் யெகோவாவால் கற்பித்தபிரகாரஞ்செய்திருந்ததைக்கண்டான்: மோசேசு அவர்களை ஆசீர்வதித்தான்.

சுய. அதிகாரம்.

க. ஆவாசம்ஸ்தாபித்து அபிஷேகஞ்செய்தல்: யெ. ஆரோனும் அவன் புத்திரர்களும் ஆசாரியாபிஷேகம்பெறல்: யெ. தேவனிடங்கட்டளைப்படியே மோசேசு எல்லாவேலைகளையுஞ்செய்து முடித்தல்: கூஅ. மேகம் ஆவாசத்தைமூடல்.

பின்பு யெகோவா மோசேசையேநோக்கி,—க நீ முதல்மாதம் முதல்தினத்தில் சபையின் ஆவாசமாகிய கூடாரத்தை ஸ்தாபனம்பண்ணு.—அதற்குள்ளே சாட்சிப்பெட்டியைவைத்து, திரையைத்துக்கிவிட்டுப் பெட்டியைமறைப்பாய்.—பீடத்தைக்கொண்டுவந்து, அதில்கிரமமாய்வைக்கவேண்டியவைகளைக் கிரமமாக அதின்மேல்வைத்து, கிளைவிளக்கையும் உள்ளேகொண்டுவந்து, அதில் விளக்கேற்றுவாயாக.—செம்பொற்றாபவேதிகையைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னேவைத்து, ஆவாசவாசலுக்குத்தொங்குதிரையைப்போடுவாய்.—தகணபலி வேதிகையைச்சபையின் ஆவாசமாகிய கூடாரவாசலுக்குமுன் வைப்பாயாக.—தொட்டியைச்சபையின்கூடாரத்துக்கும், வேதிகைக்கும் மத்தியில்வைத்து, அதிலே தண்ணீர்வார்ப்பாயாக.—சுற்றுப்பிராகாரத்தையும்ஸ்தாபித்து, பிராகாரவாசலில் தொங்குதிரையைத்துக்கிவிடுவாயாக.—அபிஷேகத்தைலத்தை எடுத்து ஆவாசத்துக்கும், அதிலுள்ள யாவற்றிற்கும், அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகலபாத்திரங்களையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும்.—தகணபலி வேதிகைக்கும், அதிலுள்ளசகலபாத்திரங்களுக்கும், அபிஷேகம்பண்ணி அதையும், பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது மகாபரிசுத்தமுள்ளவேதிகையாகும்.—தொட்டிக்கும், அதின் கலவடைக்கும், அபிஷேகம்பண்ணி அதைப்பரிசுத்தப்படுத்துவாயாக.

பின்பு நீ ஆரோனையும், அவன் புத்திரரையும், யெ. சபையின் ஆவாசவாசலில் வரச்செய்து, அவர்களைச்சலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,—ஆரோனுக்குப்பரிசுத்தவஸ்திரங்களைத்தரிப்பித்துஎனக்காசாரியத்தொண்டெய்யும்படி அவனுக்கு அபிஷேகம்பண்ணி, அவனைப்பரிசுத்தப்படுத்துவாயாக.—அவன் புத்திரரையும்வரப்பண்ணி, அந் யெ. சுகளைத்தரித்து,—அவர்கள் எனக்கு ஆசாரியத்திடு தொண்டெய்யும்படி அவர்களுக்கும், அவர்களுடைய பிதாவுக்கு அபிஷேகம்பண்ணினபிரகாரம் அபிஷேகம்பண்ணுவாயாக: அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நித்தியஆசாரியத்துவத்துக்கேதுவாயிருக்குமென்றார்.—அப்படியே மோசேசு செய்தான், யெகோவா தனக்குக்கட்டளையிட்டபடி எல்லாம்செய்தான்.

இரண்டாம்வருஷம் முதல்மாதம் முதல்தினத்தினில் ஆவாசம்ஸ்தாபிக்கப்பட்டது.—மோசேசு யெ. யெ. காவா தனக்குக்கட்டளையிட்டபிரகாரம் ஆவாசத்தை ஸ்தாபிக்க அதின்பாதங்களை நிலைப்படுத்தி, பலகைகளை நிறுத்தி, அவைகளில் தாழ்களைப்பாய்ச்சி, அதின்ஸ்தம்பங்களை நாட்டி,—ஆ. யெ. வாசத்தின்மேல் கூடாரத்தைவிரித்து, கூடாரத்

(உக) அதி.உஅ.கூ.(கூய) அதி.உஅ.கூ.கூ.கூ. (கூஉ) அதி.உடு.சுய.(சஉ) அதி.கூடு.யூ.(சக)லேவி.க.உஉ.உக. எண்.சு.உக.யோசு.உஉ.சு. உசா.மு.சு.யஅ. க.இரா.அ.யச. உ.நாளா.கூய.உஎ.—(சய). அதி. உ.) அதி.யஉ.உ. அதி.உசு.சு.கூ. (க) அதி.உசு.கூ. எண்.ச.ச.(ச) அதி.உசு.கூ. அதி.உடு.கூய, வச.உச.உடு. (எ) அதி.கூய.யஅ. (க) அதி.கூய.உஅ. (ய) அதி.உக.கூ.கூ.கூ. (யஉ) லேவி.அ.க—யூ. (யகூ) அதி.உஅ.சக. (யடு) எண்.உடு.யூ. (யஎ) எண்.எ.ச.

உய தின்மேல்போர்வையையிட்டான்.—பின்புமோ
 சேயெகோவா தனக்குக்கட்டளையிட்டபிர
 காரம், சாட்சிப்பத்திரத்தைடுத்துப் பெட்டியில்
 வைத்து, பெட்டியில் தண்டனைப்பாய்ச்சி, பெட்
 ௨௧ டியின்மேற் கிருபாசயத்தைவைத்து;—பெட்டி
 யை ஆவாசத்துக்குள்ளே கொண்டுபோய், ம
 ௨௨ றைவதிரையைத்துக்கிச் சாட்சிப்பெட்டியைம
 ௨௩ றைத்துவிட்டான்.—சபையின் கூடாரத்தில், ஆ
 வாசத்துக்கு வடபுறத்தில், திரைக்குவெளியேயீ
 ௨௪ டத்தைவைத்து, மோசேதனக்கு யெகோவா
 கட்டளையிட்டபடி யெகோவாவின் சமூகத்
 தில் அப்பத்தை அதின்மேல் ஒழுங்குபடவைத்
 ௨௫ தான்.—சபையின்கூடாரத்தில், ஆவாசத்துக்குத்
 தென்புறத்தில், பீடத்துக்குகேரே, கிளைவின்கை
 ௨௬ வைத்து;—தனக்கு யெகோவா கட்டளையிட்
 டபடி யெகோவாவின் சந்நிதியில்மோசேவி
 ௨௭ னக்கேற்றினான்.—சபையின்கூடாரத்தில், திரைச்
 சீலைக்கு முன்பாகப் பொன்வேதிகையைவைத்
 ௨௮ து;—தனக்கு யெகோவா கட்டளையிட்டபிர
 காரம் அதின்மேலேமோசேசுகந்த தூபங்காட்டி
 ௨௯ னான்.—ஆவாசவாசலின்தொங்குதிரையைத் தூக்
 ௩௦ கிவிட்டான்.—தகனபலி வேதிகையைச் சபை
 யின்கூடாரமாகியஆவாசவாசலில்வைத்து, மோ
 சேதனக்கு யெகோவா கட்டளையிட்டபிரகா
 ௩௧ ரம், அதின்மேல் தகனபலியையும், கைவேத்தி
 கையத்தையுஞ்செலுத்தினான்.—சபையின் கூடாரத்
 துக்கும், வேதிகைக்கும் மத்தியிலேதொட்டியை

வைத்து, கழுவுகிறதற்கு அதில் தண்ணீரைவார்த்
 தான்.—அவ்விடத்திலே மோசேயும், ஆரோனும், கூ
 அவனுடைய புத்திரரும் தங்கள்கைகளையுங்கால்
 களையுங்கழுவினார்கள்.—யெகோவாமோசேக் கூ
 குக்கட்டளையிட்டபடி அவர்கள் சபையின் கூ
 டாரத்திற் பிரவேசிக்கிறபொழுதும், வேதிகை
 யைச்சமீபிக்கிறபொழுதும் கழுவுவார்கள்.—அவ கூ
 ன் ஆவாசத்தையும், வேதிகையையுஞ்சூழ்ந்திருக்
 கப் பிராகாரத்தை ஸ்தாபித்து, பிராகாரவாசலில்
 தொங்கு திரையைத்துக்கிவிட்டான். இப்படி
 யே மோசே கிரியையைநிறைவேற்றினான்.—அப் கூ
 பொழுது ஒருமேகம் சபையின்கூடாரத்தை மூ
 டிற்று. யெகோவாவின் மகிமைப்பிரகாசம்
 ஆவாசத்தைப் பூரணப்படுத்திற்று.—மேகம் அதன் கூ
 மேல் தங்கினதினாலும், யெகோவாவின் மகி
 மைப்பிரகாசம் ஆவாசத்தைப் பூரணப்படுத்தின
 தினாலும் மோசே சபையின்கூடாரத்திற் பிரவே
 சிக்கக் கூடாமற்போயிற்று.—ஆவாசத்தின்மேல் கூ
 நின்றும்மேகம் உயரக்கினம்பும்பொழுது இரை
 வேல்சத்தியார் தங்கள் ஒவ்வொருயாத்திரைக்
 கும், புறப்படுவார்கள்.—மேகம் உயரக்கினம்பா கூ
 திருந்தால், அதுகினம்பும்நான்வரைக்கும், அவர்
 கள் பிரயாணம்பண்ணதிருப்பார்கள்.
 இரைவேல் வமிசத்தார் செய்யும் பிரயாணக் கூ
 தோறும் அவர்களையாவருக்குப்பிரத்தியட்சமாகப்
 பகலில் யெகோவாவின் மேகமும், இரவில்
 அக்கினியும் ஆவாசத்தின்மேல் தங்கியிருந்தன.

(௨௦) அதி.௨௫.௧௬. (௨௧) அதி.௧௫.௧௨. (௨௨) அதி.௨௬.௧௫. (௨௩) அதி.௨௬.௧௬. (௨௪) அதி.௨௬.௧௭. (௨௫) அதி.௨௫.௧௭. (௨௬) அதி.௧௬.௬. (௨௭) அதி.௧௬.௭. (௨௮) அதி.௨௬.௧௬. (௨௯) அதி.௨௬.௧௭. (௩௦) அதி.௧௬.௧௭. (௩௧) அதி.௧௬.௧௭. (௩௨) அதி.௨௬.௧௭. (௩௩) அதி.௨௬.௧௭. (௩௪) அதி.௨௬.௧௭. (௩௫) அதி.௨௬.௧௭. (௩௬) அதி.௨௬.௧௭. (௩௭) அதி.௨௬.௧௭. (௩௮) அதி.௨௬.௧௭. (௩௯) அதி.௨௬.௧௭. (௪௦) அதி.௨௬.௧௭. (௪௧) அதி.௨௬.௧௭. (௪௨) அதி.௨௬.௧௭. (௪௩) அதி.௨௬.௧௭. (௪௪) அதி.௨௬.௧௭. (௪௫) அதி.௨௬.௧௭. (௪௬) அதி.௨௬.௧௭. (௪௭) அதி.௨௬.௧௭. (௪௮) அதி.௨௬.௧௭. (௪௯) அதி.௨௬.௧௭. (௫௦) அதி.௨௬.௧௭. (௫௧) அதி.௨௬.௧௭. (௫௨) அதி.௨௬.௧௭. (௫௩) அதி.௨௬.௧௭. (௫௪) அதி.௨௬.௧௭. (௫௫) அதி.௨௬.௧௭. (௫௬) அதி.௨௬.௧௭. (௫௭) அதி.௨௬.௧௭. (௫௮) அதி.௨௬.௧௭. (௫௯) அதி.௨௬.௧௭. (௬௦) அதி.௨௬.௧௭. (௬௧) அதி.௨௬.௧௭. (௬௨) அதி.௨௬.௧௭. (௬௩) அதி.௨௬.௧௭. (௬௪) அதி.௨௬.௧௭. (௬௫) அதி.௨௬.௧௭. (௬௬) அதி.௨௬.௧௭. (௬௭) அதி.௨௬.௧௭. (௬௮) அதி.௨௬.௧௭. (௬௯) அதி.௨௬.௧௭. (௭௦) அதி.௨௬.௧௭. (௭௧) அதி.௨௬.௧௭. (௭௨) அதி.௨௬.௧௭. (௭௩) அதி.௨௬.௧௭. (௭௪) அதி.௨௬.௧௭. (௭௫) அதி.௨௬.௧௭. (௭௬) அதி.௨௬.௧௭. (௭௭) அதி.௨௬.௧௭. (௭௮) அதி.௨௬.௧௭. (௭௯) அதி.௨௬.௧௭. (௮௦) அதி.௨௬.௧௭. (௮௧) அதி.௨௬.௧௭. (௮௨) அதி.௨௬.௧௭. (௮௩) அதி.௨௬.௧௭. (௮௪) அதி.௨௬.௧௭. (௮௫) அதி.௨௬.௧௭. (௮௬) அதி.௨௬.௧௭. (௮௭) அதி.௨௬.௧௭. (௮௮) அதி.௨௬.௧௭. (௮௯) அதி.௨௬.௧௭. (௯௦) அதி.௨௬.௧௭. (௯௧) அதி.௨௬.௧௭. (௯௨) அதி.௨௬.௧௭. (௯௩) அதி.௨௬.௧௭. (௯௪) அதி.௨௬.௧௭. (௯௫) அதி.௨௬.௧௭. (௯௬) அதி.௨௬.௧௭. (௯௭) அதி.௨௬.௧௭. (௯௮) அதி.௨௬.௧௭. (௯௯) அதி.௨௬.௧௭. (௧௦௦) அதி.௨௬.௧௭.

லேவியராகமம்.

க. அதிகாரம்.

- க. தகனபலியிடும்விதி: கூ. மாட்டுப்பலி: டி. ஆட்டுப்பலி: டிசு. பட்சிப்பலி.
- யெகோவா சபையின் ஆவாசத்தில் நின்ற மோசேயை அழைத்து அவனைநோக்கி, -நீ இஸரவேல்சந்ததியாரிடத்தில், உங்களில் எவனாகிலும் யெகோவாவுக்கு ஒருபலிகொண்டுவந்தால், மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது, ஒரு மிருகத்தைத்தெரிந்தெடுத்துக்கொண்டு வரவேண்டும்.
- அவன் இடம்பலி தகனபலியாகில், மாட்டுமந்தையில் தெரிந்தெடுத்த ஒருகுற்றமற்றகானையைக்கொண்டவரவேண்டும். சபையின் ஆவாசவாசலில் யெகோவாவின் சந்நிதியில்அதை மனப்பூர்வமாகக்கொண்டுவந்து, -அந்தத்தகனபலியின் தலைமேல்தன் கையைவைக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்குப்பரியச்சித்தமாக அங்கிகரிக்கப்படும். -அவன் யெகோவாவின் சந்நிதியில் அந்தக்கானையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனுவைய புத்திரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்துச் சபையின் ஆவாசவாசலுக்குச் சமீபத்திலிருக்கும் வேதிகையின் மேலேசுற்றி அந்த இரத்தத்தைத்தெளிக்கக்கடவர்கள். -பின்பு தகனபலியைத்தோல் உரித்துக்கண்டதுண்டமாகத் துணிக்கக்கடவன். -அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் புத்திரர் வேதிகையின்மேல் அக்கினியையிட்டு, அவ்வக்கினியிலே கட்டைகளை அடுக்கக்கடவர்கள். -பின்பு ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் துண்டங்கனையும், தலையையும், நிணத்தையும், வேதிகையிலுள்ள அக்கினியிலிருக்கும் கட்டைகளின் மேலே அடுக்கிவைக்கக்கடவர்கள். -அதின்ருடல்களையுந்தொடைகளையுமோ, சலத்தில் ஆசாரியன் கழுவக்கடவன். அக்கினியிலே யெகோவாவுக்கிடப்படும் சுகந்ததகனபலியாயிருக்கும் பொருட்டு, அவன் அவைகள் எல்லாவற்றையும் வேதிகையில் தகனிக்கக்கடவன்.
- அவன் இடம்பலி செம்மறியாட்டுமந்தையிலாவது வெள்ளாட்டுமந்தையிலாவது தகனபலியாக எடுக்கப்பட்டால், குற்றமற்ற ஒருகடாலைக்கொண்டுவந்து, -யெகோவாவின் சந்நிதியில் வேதிகைக்கு வடபுறமாக அதைக்கொல்

லக்கடவன். அப்பொழுது ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை வேதிகையின்மேலே சுற்றித்தெளிக்கக்கடவர்கள். -பின்பு ஆசாரியன் அதைத்தலையோடும் நிணத்தோடும் கண்டங்கண்டமாகத்துணிக்க, அவைகளை அவன் வேதிகையிலுள்ள அக்கினியிலிருக்கும் கட்டைகளின்மேலே அடுக்கி வைக்கக்கடவன். -அவன்ருடல்களையுந் தொடைகளையுமோ, சலத் தகழுவக்கடவன். அக்கினியிலே யெகோவாவுக்கிடப்பட்டு சுகந்ததகனபலியாயிருக்கும் பொருட்டு ஆசாரியன் அவைகள் எல்லாவற்றையும் எடுத்து வேதிகையிலே தகனிக்கக்கடவன்.

அவன் யெகோவாவுக்கிடுந்தகனபலி பட்சிப்பலியாகில், காட்டுப்புறக்களிலாவது மாட்டுப்புறக்களிலாவது தெரிந்துகொண்டு வரவேண்டும். -அதை ஆசாரியன் வேதிகைக்குச்சமீபத்திலேகொண்டுவந்து அதின் தலையைக்கிள்ளி, வேதிகையில் தகனித்து, அதின் இரத்தத்தை வேதிகையின்பக்கத்தில் ஒருகவிட்டிட்டு. -அதின் இரைப் பையை அதின் அழுக்கோடும் கூடவாங்கி அதை வேதிகைக்குக் கிழக்குப்புறமாய்ச் சாம்பலிருக்கும் இடத்திலெறியக்கடவன். -பின்பு அவன் அதை அதின் சிறகுகளோடும் பிளக்கக்கடவன்; அதைத்துண்டமாக்கப்படாது. அக்கினியில் யெகோவாவுக்கிடப்படும் சுகந்ததகனபலியாயிருக்கும் பொருட்டு ஆசாரியன் அதைவேதிகையிலுள்ள அக்கினியிலிருக்கும் கட்டையிலிட்டுத்தகனிக்கக்கடவன்.

உ. அதிகாரம்.

க. எண்ணக்கலந்தமாவின் ரைவேத்தியம்: ச. அடுப்பில்பாக்குசெய்யும் ரைவேத்தியம்: டி. பாத் திரத்தில்வைக்கும் ரைவேத்தியம்: எ. சட்டியில்வைக்கும் ரைவேத்தியம்: டி. முதற்பலத்தின் ரைவேத்தியம்: டி. ரைவேத்தியத்துக்காயத்தம்.

ஒருவன் யெகோவாவுக்கு ரைவேத்தியங்கொண்டுவந்தால், அந்தரைவேத்தியம் மெல்லிய மாவாயிருக்கவேண்டும். அவன் அதில் எண்ணெயைவார்த்து, அதின்மேலே ருந்தருவைப்போட்டு, -அதை ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்களிடத்திற் கொண்டுவரக்கடவன். அப்பொழுது ஆசாரியன் அந்த எண்ணெயுடனேயிருக்க

(க. அதி. க.) யாத். டி. கூ. யாத். ச. டி. கூ. (கூ) யாத். டி. உ. உ. பா. டி. உ. உ. மல். க. டி. ச. எ. பி. க. எ. பி. க. யி. ச. க. பேதுரு. க. டி. (ச) அதி. கூ. உ. அ. யூ. அதி. உ. உ. உ. உ. எ. சா. டி. க. எ. ரோ. டி. உ. க. பி. டி. ச. யி. ச. அதி. ச. உ. யி. உ. ச. க. டி. உ. நாளா. உ. க. உ. க. உ. ச. ரோ. டி. யி. க. (டி) மீகா. க. உ. நாளா. க. டி. க. எ. பி. யி. க. எ. பி. யி. உ. உ. ச. க. பேதுரு. க. க. (எ) ஆதி. உ. உ. க. (கூ) ஆதி. அ. உ. க. உ. கோரி. உ. டி. எ. பி. க. உ. பி. டி. ச. யி. ச. (யி) லூக். உ. உ. ச. (யி) அதி. கூ. யி. (எ) ஆதி. யி. கி. யி. - (உ. அதி. க.) எண். டி. ச. (உ) அதி. கூ. யி. ச. அதி. உ. ச. எ. சா. க. கூ. அ. பி. யி. ச.

கிற மாவில் ஒருகைப்பிடிநிறையக்குந்துரு எவ்
லாவற்றுடனையும்கூட எடுத்து, அது அக்கினி
யில் யெகோவாவுக்கிடப்படும் சுகந்தபலி
யாகும்படி அதைவேதிகையின்மேல் ரூபகக்
ருறியாகத் தகனிக்கக் கடவன்.—இந்தநைவேத்
தியத்தின் சேஷம் ஆரோணுக்கும் அவன் புத்தி
ரகுக்குமுரித்தாரும். யெகோவாவுக்கு அக்
கினியிலிடப்படும் நைவேத்தியங்களுக்குள்ளே
இதுவே மிகவும் பரிசுத்தம்.

அடுப்பிலே சமைக்கப்பட்ட நைவேத்தியங்
கொண்டுவந்தால், அது எண்ணெயிற் பிசைந்த
மெல்லியமாவிலால்செய்த புளிப்பில்லாத அதிர
சங்கனாயாவது, எண்ணெய்பூசப்பட்ட புளிப்
பில்லாத அடைகனாயாவது இருக்கவேண்டும்.

நீதோசைக்கல்லில் சுட்ட நைவேத்தியத்தைத்
கொண்டு வந்தால், அதுஎண்ணெயிற் பிசைந்தபு
ளிப்பில்லாதமெல்லியமாவாயிருக்கவேண்டும்.—
அதைத்துண்டுகளாகப்பிட்டு, அதில் எண்ணெ
யைவார்க்கக்கடவாய்: இதுநைவேத்தியம்.

சட்டியில்சமைத்த நைவேத்தியத்தைக்கொண்
டெவந்தால், அது எண்ணெயில் பிசைந்தமெல்லி
யமாவிறை செய்ப்பட்டவேண்டும்.—இப்படிச்
செய்யப்பட்டநைவேத்தியத்தை யெகோவா
வின் சந்நிதியிற்கொண்டெவரக்கடவாய். அது ஆ
சாரியனிடத்திற்சேர்ந்தபோது அதை அவன்வே
திகையின்சமீபத்திற் கொண்டெவரக்கடவன்.—

பின்பு ஆசாரியன், ரூபகக்குறியாக அந்த நை
வேத்தியத்திலெடுத்து, வேதிகையிலே தகனிக்
கக்கடவன்: அது யெகோவாவுக்கு அக்கினி
யிலிடப்படுஞ்சுகந்தபலி.—இந்த நைவேத்தியத்
திற் சேஷமானது ஆரோணுக்கும் அவன் புத்தி
ரகுக்குமுரித்தாரும்: யெகோவாவுக்கு அக்கி
னியிலிடப்படும் நைவேத்தியங்களுக்குள்ளே இ
துவேமிகவும் பரிசுத்தம்.—நீங்கள் யெகோவா
வுக்குக்கொண்டெவரும்எந்தநைவேத்தியத்தையும்
புளித்தமாவிறைசெய்யலாகாது. நீங்கள் யெ
கோவாவுக்கு அக்கினியிலிடும் எந்த நைவேத்
தியத்திலும், புளித்தமாவையுந்தேனையுந்தகனிக்
கவேண்டாம்.

முதற்பலத்தின் நைவேத்தியத்தை நீங்கள் யெ
கோவாவுக்குக் கொண்டெவரலாம். அவைகள்
சுகந்தத்தின்பொருட்டு வேதிகையில் தகனிக்கப்
படாது.

நீங்கள்நிவேதிக்கும்நைவேத்தியத்தையும் உப்
புப்போட்டுச்சாரமாகவேண்டும்; நீ உன் தே
வனுடைய உடம்படிக்கையின் உப்பு உன்நை
வேத்தியத்திலே குறையவிடாதே: உன்சகலநை
வேத்தியங்களோடும் உப்பையும்நிவேதிப்பாயா

சு.—நீமுதற்பலன்களின் நைவேத்தியத்தை யெ
கோவாவின் சந்நிதியிற்கொண்டெவந்தால், மு
தற்பலனின் நைவேத்தியத்துக்கு நெருப்பிலே
வாட்டின விளைந்துமுற்றியகதிரில்உதிர்ந்தானி

யத்தைக் கொண்டெவரவேண்டும்.—அதின்மேல் யெ
ண்ணெயைவார்த்து, அதிலே குந்துருவைப்
போடுவாயாக: இதுநைவேத்தியம்.—பின்புரூப யெ
கக்குறியாக, ஆசாரியன் உதிர்ந்ததானியத்திலும்
எண்ணெயிலுமெடுத்து, அதின்சமஸ்த குந்துரு
வோடுந்தகனிக்கக்கடவன்: அது யெகோவா
வுக்கு அக்கினியிலிடப்படும்நைவேத்தியம்.

௩. அதிகாரம்.

க. மாட்டுமந்தையினின்றும் வரும் ஸ்தோத்திரப
லி சு. ஆட்டுமந்தையினின்றும்வரும் ஸ்தோத்தி
ரபலி: உட. கடாவின் ஸ்தோத்திரபலி.

ஒருவன் மாட்டுமந்தையினின்று ஸ்தோத்திரப
லிகொண்டெவந்தால், குற்றமற்ற ஒரு எருதையா
வது பசுவையாவது யெகோவாவின் சந்நிதி
யில் பலியிடக்கடவன்.—அவன்தன்பலியின் த
லைமேல் தன்கையைவைத்துச் சபையின் ஆவாச
வாசலில் அதைக்கொல்லவேண்டும், அப்பொழு
து ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர் அதின்
இரத்தத்தை வேதிகையின்மேற்சுற்றித் தெளிக்
கக்கடவர்கள்.—பின்பு ஸ்தோத்திரபலியில் கு
டல்களைமுடியநிணந்தையும், குடல்களிலுள்ள நி
ணமுழுவதையும்;—இரண்டு குண்டிக்காய்களை
யும், அவைகளின்மேல் இடுப்புநரம்புகளின் இ
டத்திலுள்ள நிணந்தையும், குண்டிக்காய்களினி
டத்திற் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் எடுத்
து, யெகோவாவுக்கு அக்கினியிலே பலியா
க இடவேண்டும்.—ஆரோனின் புத்திரர் அதை
வேதிகையிலுள்ள அக்கினியிலிருக்குங்கட்டை
களின்மேல்வைத்திருக்கிற தகனபலியிலிட்
டுத்த கனிக்கக்கடவர்கள்: அது யெகோவாவுக்கு
அக்கினியிலிடப்படும் சுகந்தபலி.

ஒருவன் யெகோவாவுக்குநைவேத்தியமா
க ஆட்டுமந்தையிலிருந்துஸ்தோத்திரபலிகொண்
டெவந்தால், குற்றமற்ற ஒரு ஆணையாவது, பெண்
ணையாவது கொண்டெவரக்கடவன்.—அவன் ஆட்
டுக்குட்டியைப்பலியாகக் கொண்டெவந்தால், அ
தை யெகோவாவின் சந்நிதியிற்கொண்டு
வந்து,—தன்பலியின் தலைமேல் தன்கையை
வைத்துச் சபையின் ஆவாசத்துக்குமுன்பாக அ
தைக் கொல்லக்கடவன், அப்பொழுது ஆரோ
னின்புத்திரர் அதின் இரத்தத்தை எடுத்து வே
திகையின்மேற் சுற்றித் தெளிக்கக்கடவர்கள்.—
பின்பு அவன் ஸ்தோத்திரபலியில் அதின்நிணத்
தையும், நடுவெலும்பிலிருந்து அறுத்த முழுவா
லையும், குடல்களையும் முடியநிணந்தையும், அ
வைகளினிடத்திலுள்ள நிணம்யாவற்றையும்;—
இரண்டுகுண்டிக்காய்களையும், அவைகளின்மே
லுள்ள இடுப்பு நரம்புகளிலிருக்கிற நிணத்தை
யும், குண்டிக்காய்களிடத்தில் கல்லீரலின்மேல்
இருக்கிற சவ்வையுமெடுத்து, யெகோவா
வுக்கு அக்கினியிலே பலியாக இடவேண்டும்.—
ஆசாரியன் அதை வேதிகையின்மேலே தகனிக் யெ

(௩) யாத்.உக.௩௭. (௪) யாத்.உக.உ. (௫) மத்.யெ.உ. மாற்.அ.யெ. லூக்.யெ.உ. க.கொரி.௩.அ. (யெ) யாத்.உ.உ.உக.
(௬) மாற்.க.ச.க. கொலோ.ச.ச. எண்.யெ.யெ. எசேசு.ச.உ.ச. (யெ) உ.இரா.ச.ச.உ.—(௩. அதி. க.) அதி.உ.உ.
உ.க. (உ) யாத்.உக.யெ. (௬) யாத்.உக.யெ.உ. (௭) யாத்.உக.யெ. (௮) அதி.உ.உ.உ. எசேசு.ச.எ. மல்.க.எ.யெ.

கக்கடவன்: அது யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் ஆகார வைத்தியம்.

யெகோவாவின் சந்நிதியிற்கொண்டுவந்து, அதின் தலைமேல் தன்கையைவைத்துச் சபையின் ஆவாசத்துக்கு முன்பாக அதைக்கொல்லக்கடவன். அப்பொழுது ஆரோனின் புத்திரர் அதின் இரத்தத்தை வேதிகையின்மேற்சுற்றித் தெளிக்கக்கடவார்கள்.—அவன் அதிலே குடல்களை மூடிய நிணத்தையும், அவைகளினிடத்திலுள்ள நிணம்யாவையும்,—இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் இடப்புநரம்புகள் இடத்திலுள்ள நிணத்தையும், குண்டிக்காய்கள் இடத்திற்கல்லீரலின்மேலிருக்கிற சவ்வையுமெடுத்து, யெகோவாவுக்கு அக்கினியிலேபலியாக இடவேண்டும்.—ஆசாரியன் அவைகளைவேதிகையின்மேலே தகனிக்கக்கடவன்: அது சுகந்தத்தின்பொருட்டு அக்கினியிலிடப்பட்ட ஆகார வைத்தியம். நிணமெல்லாம் யெகோவாவுடையது.—நிணத்தையாகிலும், இரத்தத்தையாகிலும், நீங்கல்புசிக்கவேண்டாம், இது உங்கள் வாசல்தலங்கள் எங்குமுள்ள உங்கள் தலைமுறைதோறும் நித்தியநியமமென்று, சொல்லென்றார்.

ச. அதிகாரம்.

- க. அபுத்தியூருவமானபாவத்துக்குப் பிராயச்சித்தபலி: யெகோவாவுக்கு அபுத்தியூருவாய்ச்செய்யும்பாவத்துக்குப் பிராயச்சித்தபலி: உஉ. அதிபதி அபுத்தியூருவமாகச் செய்யும் பாவத்துக்குப் பிராயச்சித்தபலி: உஎ. சாதாரணசனம் அபுத்தியூருவமாகச் செய்யும் பாவத்துக்குப் பிராயச்சித்தபலி.
- உ. பின்பு யெகோவா மோசேயைநோக்கி,—நீ இலரவேல் சந்ததியாரிடத்தில் ஒருவன் யெகோவாவைக்கடனை ஒன்றிற்குவிரோதமாய்ச்செய்யத்தகாததைச்செய்து, அபுத்தியூருவமாகப் பாவத்திற்கு உட்பட்டாலும்,—விசேஷமாக அபிஷேகம்பெற்ற ஆசாரியன் சனங்கன்பாவஞ்செய்கிறதுபோலப் பாவஞ்செய்தாலும், அவன் வன், தான்தான்செய்த பாவத்தினியித்தம் குற்றமற்ற ஒருகானையைப்பிராயச்சித்த பலியாக யெகோவாவின் சந்நிதியிற்கொண்டுவரக்கடவன்.—அதை அவன் சபையின் ஆவாசவாசலில் யெகோவாவின் சந்நிதியிற்கொண்டுவந்து, அந்தக்கானையின் தலைமேல் தன்கையைவைத்து, யெகோவாவின்சமுக்கத்தில்அந்தக்கானையைக்கொல்லக்கடவன்.—அப்பொழுது அபிஷேகம்பெற்ற ஆசாரியன் அந்தக்கானையின் இரத்தத்தில் கொஞ்சமெடுத்து, அதைச்சபையின் ஆவாசத்தில் கொண்டுவரக்கடவன்.—ஆசாரியன் தன்விரலினூடிரத்தத்தில்தோய்த்துப்பரிசுத்தல்தானத்தின்திரைக்க

குமுற்பக்கத்தில் யெகோவாவின் சந்நிதியில் அவ்விரத்தத்தை ஏழுதரம் தெளிக்கக்கடவன்.—பின்பு ஆசாரியன் அந்த இரத்தத்தில்கொஞ்சத் தைச் சபையின் ஆவாசத்திலே யெகோவாவின்சந்நிதியிலிருக்கும்சுகந்தபவேதிகையின் கொம்புகளின்மேலிட்டு, கானையினுடையமற்ற இரத்தமுழுவதையும் சபையின் ஆவாசவாசலில் இருக்கிற தகனபலிவேதிகையின் அடியிலே ஊற்றிவிட்டு,—ஸ்தோத்திரபலியின் மாட்டிலிருந்து எடுக்கிறதுபோலப் பிராயச்சித்தபலியானகானையினுடைய நிணத்தில் குடல்களைமூடிய நிணத்தையும், அவைகளிடத்திலுள்ள நிணம்யாவையும்,—இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் இடப்புநரம்புகளிடத்திலுள்ள நிணத்தையும், குண்டிக்காய்களிடத்திலுள்ள கல்லீரலின்மேலிருக்கிற சவ்வையும், அதிலிருந்தெடுத்து,—அவைகளைத் தகனவேதிகையின்மேலே தகனிக்கக்கடவன்.—கானையின் தோலும், அதின் சமஸ்தமாய்சமுடும், அதின் தலையும், தொடையும், குடல்களும், சாணியுமாகிய கானைமுழுவதையும்,—பாளயத்துக்குப்புறம்பே சாம்பலுக்கொட்டுகிற சுத்தமான இடத்தில்கொண்டுபோய்க்கட்டைகளின்மேற்போட்டு, அக்கினியால் எரிக்கக்கடவன்: சாம்பல்கொட்டியிருக்கிற இடத்திலே அதையெரிக்கவேண்டும்.

இலரவேலின் சமஸ்தசபையாரும், சபையா யெகோவாவின்சந்நிதியில் யாதொன்றுக்குவிரோதமாயும், செய்யத்தகாததை அபுத்தியூருவமாகச்செய்து பாவத்திற்கு உட்பட்ட குற்றவாளிகளானால்,—அவர்கள்செய்த பாவம் தெரியவந்த யெகோவாவுக்கு அப்பாவத்தினியித்தம் ஒரு இளங்கானையைச்சபையின் ஆவாசத்துக்கு முன்பாகப்பலியிடக்கொண்டுவரவேண்டும்.—சபையினுடையமுதியார் யெகோவாவின் சந்நிதியில் கானையின்மேல் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள். அந்தக்கானை யெகோவாவின் சந்நிதியிற்கொல்லப்படவேண்டும்.—அப்பொழுது யெகோவாவின் அபிஷேகம்பெற்ற ஆசாரியன் அந்தக்கானையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துச் சபையின் ஆவாசத்தில் கொண்டுவரவேண்டும்.—ஆசாரியன் தன்விரலினூடிரத்தத்தில் தோய்த்துத்திரைக்குமுற்பக்கத்தில், யெகோவாவின்சந்நிதியில், ஏழுதரம் தெளிக்கக்கடவன்.—பின்பு அவன் அவ்விரத்தத்தில் கொஞ்சம்சபையின் ஆவாசத்தில் யெகோவாவின்சந்நிதியிலிருக்கும்வேதிகையின் கொம்புகளின்மேல் இட்டு, மற்ற இரத்தம்முழுவதையும், சபையின் ஆவாசவாசலிலிருக்கிற தகனபலி வேதிகையின் அடியிலே ஊற்றிவிட்டு,—அதின்நிணமுழுவதையும்அதிலிருந்தெடுத்து யெகோவாவின்சந்நிதியிலிருக்கும்சுகந்தபவேதிகையின் கொம்புகளின்மேலிட்டு, கானையினுடையமற்ற இரத்தமுழுவதையும் சபையின் ஆவாசவாசலில் இருக்கிற தகனபலிவேதிகையின் அடியிலே ஊற்றிவிட்டு,—ஸ்தோத்திரபலியின் மாட்டிலிருந்து எடுக்கிறதுபோலப் பிராயச்சித்தபலியானகானையினுடைய நிணத்தில் குடல்களைமூடிய நிணத்தையும், அவைகளிடத்திலுள்ள நிணம்யாவையும்,—இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் இடப்புநரம்புகளிடத்திலுள்ள நிணத்தையும், குண்டிக்காய்களிடத்திலுள்ள கல்லீரலின்மேலிருக்கிற சவ்வையும், அதிலிருந்தெடுத்து,—அவைகளைத் தகனவேதிகையின்மேலே தகனிக்கக்கடவன்.—கானையின் தோலும், அதின் சமஸ்தமாய்சமுடும், அதின் தலையும், தொடையும், குடல்களும், சாணியுமாகிய கானைமுழுவதையும்,—பாளயத்துக்குப்புறம்பே சாம்பலுக்கொட்டுகிற சுத்தமான இடத்தில்கொண்டுபோய்க்கட்டைகளின்மேற்போட்டு, அக்கினியால் எரிக்கக்கடவன்: சாம்பல்கொட்டியிருக்கிற இடத்திலே அதையெரிக்கவேண்டும்.

(யெ) க.சாமு.உ.யெ. உ.நாளா.எ.எ. (யெ) அதி.உ.க.யெ. உபா.க.உ.யெ. நிதி.அ.யெ. ஆதி.க.ச. உபா.உ.யெ. க.சாமு.யெ.க. எசேக.ச.ச.எ.யெ.—(ச. அதி. உ.) எண்.யெ.உ.க. க.சாமு.யெ.உ.எ. சங்.யெ.யெ. (க) அதி. அ.யெ. அதி.க.உ. (ச) அதி.க.க.ச. (இ) எண்.யெ.ச. (எ) அதி.யெ.யெ. அதி.இ.க. (யெ) யாத்.உ.க.யெ. எண். யெ.க. (யெ) அதி.க.யெ. எபி.யெ.யெ. (யெ) எண்.யெ.உ.ச. யோச.எ.யெ. (யெ) எபி.க.யெ.யெ.யெ.

உ) வேதிகையின்மேலே தகனித்து,—பிராயச்சித்த பலியான காணையைச் செய்தபிரகாரம், இரந்த்காணையை யுஞ் செய்யவேண்டும். இவ்வண்ணமே ஆசாரியன் அவர்களுக்குப் பிராயச்சித்தம்பண்ணக்கடவன், அப்பொழுது அவர்களுக்குப் பா ௨௧ வ மன்னிப்புக்கிடைக்கும்.—பின்பு காணையைப் பானயத்துக்குப் புறம்பேகொண்டுபோய், முந்தினகாணையை எரித்துபோல எரிக்கக்கடவன்: இதுவேசபையாருக்குப்பிராயச்சித்தபலி.

உஉ ஒரு அநிபதி தன் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளில் யாதொன்றுக்கு விரோதமாகச் செய்யத்தகாததை அபுத்தி பூருவமாகச் செய்து, பாவத்திற்கு உட்பட்ட குற்றவாளியா ௨௩ னால்,—தான் செய்தது பாவமென்று தனக்குத் தெரிந்தபொழுது, அவன் வெள்ளாடுகளிற்குற்ற மற்ற ஒரு இனங்கடாணைப்பலியாகக் கொண்டு ௨௪ வந்து;—அந்தக்கடாவின்தலைமேல் தன்கையை வைத்து, யெகோவாவின் சந்நிதியில்தகனபலிகொல்லுமிடத்தில் அதைக்கொல்லக்கடவன்: ௨5 இதுவே பிராயச்சித்தபலி.—அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சந்தன்விரலால் எடுத்துத் தகனபலிவேதிகையின் கொம்புகளின்மேல் இட்டு, மற்றை இரத்தத்தைத்தகனபலிவே ௨௬ திகையின் அடியிலேயூற்றிவிட்டு,—அதின்நிணமுழுவதையும் ஸ்தோத்திரபலி நிணத்தைப்போலவேதிகையின்மேலேதகனிக்கவேண்டும். இவ்வீதமாய் ஆசாரியன், அவன்செய்த பாவத்தைக் குறித்து அவனுக்குப் பிராயச்சித்தம் பண்ணக்கடவன், அப்பொழுது அவனுக்குப் பாவமன்னிப்புக்கிடைக்கும்.

௨௭ சாதாரண சனங்களில் ஒருவன் யெகோவாவின் கட்டளைகளில் யாதொன்றுக்கு விரோதமாய்ச் செய்யத்தகாததை அபுத்திபூருவமாய்ச் செய்து பாவத்திற்கு உட்பட்ட குற்றவாளியா ௨8 னால்,—தான்செய்தது பாவமென்று தனக்குத் தெரிந்தபொழுது, அவன்தான்செய்தபாவத்தினிமித்தம் வெள்ளாடுகளிற் குற்றமற்ற ஒருபெண் ௨9 குட்டியைப் பலியாகக்கொண்டெவந்து,—பிராயச்சித்தபலியின்மேலே தன்கையைவைத்து, தகனபலிசெய்யுமிடத்தில் அந்தப்பிராயச்சித்த பலியைக்கொல்லக்கடவன்.—அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சந் தன்விரலால் எடுத்துத் தகனபலிவேதிகையின் கொம்புகளின்மேல் இட்டு மற்றை இரத்தமெல்லாம் வேதிகையின்டியிலூற்றி,—ஸ்தோத்திரபலியிலிருந்து நிணமெடுக்கிறதுபோல அதின் நிணமுழுவதையுமெடுத்து வேதிகையின்மேலே யெகோவாவுக்குச்சகந்தமாகத் தகனிக்கவேண்டும்; இவ்வீதமாய் ஆசாரியன் அவனுக்குப்பிராயச்சித்தம்பண்ணக்கடவன், அப்பொழுது அவனுக்குப்பாவ ௩0 மன்னிப்புக்கிடைக்கும்.—பிராயச்சித்த பலியாக

ஆட்டுக்குட்டியைக்கொண்டெவந்தால், குற்றமற்ற பெண்குட்டியைக் கொண்டெவந்து,—அந்தப்பிராயச்சித்தபலியின் தலைமேல் தன்கையைவைத்து, தகனபலிகொல்லுமிடத்தில் அந்தப்பிராயச்சித்த பலியைக்கொல்லக்கடவன்.—அப்பொழுது ஆசாரியன் அந்தப்பிராயச்சித்தபலியின் இரத்தத்தில் கொஞ்சந் தன்விரலால் எடுத்துத்தகனபலிவேதிகையின் கொம்புகளின்மேல் இட்டு, மற்றை இரத்தம் முழுவதையும் வேதிகையின்டியிலூற்றிவிட்டு,—ஸ்தோத்திரபலியானஆட்டுக்குட்டியின் நிணத்தை எடுக்கிறதுபோல அதின் நிணமுழுவதையுமெடுத்து, யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படுமல் பலிகள்போல வேதிகையின்மேல் தகனிக்க வேண்டும்: இவ்வீதமாய் ஆசாரியன் அவன்செய்த பாவத்துக்குப்பிராயச்சித்தம் பண்ணக்கடவன், அப்பொழுது அவனுக்குப் பாவமன்னிப்புக்கிடைக்கும்.

6. அதிகாரம்.

௧. அறிந்ததைமறைத்த குற்றமுதலியவற்றிற்குப் பலியிடல்: எ. பறவைப்பலி: ௧௧. மாவின் நைவேத்தியம்: ௨௪. பரிசுத்தவஸ்துக்களைக்குறித்துச்செய்யப்படுமல் பாவத்துக்குப்பலி: ௨௭. அபுத்திபூருவமாய்ச் செய்யப்பட்ட சாதாரணபாவத்துக்குப்பலி.

௧1 சாட்சியாகிய ஒருவன் இடப்பட்ட ஆணையின் சத்தத்தைக்கேட்டும் தான் கண்டதையும், அறிந்ததையுந்தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் பாவதண்டனையையனுபவிக்க வேண்டும்.—அசுசியான காட்டுமிருகத்தின்பிணமும், ௨ அசுசியான நாட்டுமிருகத்தின்பிணமும், அசுசியான ஊர்வனவற்றின் பிணமுமாகிய இப்படிப்பட்ட அசுசியானவைகளிலொன்றை ஒருவன் அபுத்திபூருவமாகத்தொட்டால், அவன் அசுசியுங் குற்றமுமுள்ளவன்.—அவன் ஒரு மனிதனிலுண்டாகும் அசுசியையும், மனிதனை அசுசிப்படுத்தும் அசுசியான எந்தப்பொருளையும், அபுத்திபூருவமாகத் தொட்டிருந்தால், அதுதெரிந்தபின் அவன் குற்றமுள்ளவனாவான்.—ஒருவன் நன்மையையாவது தீமையையாவது செய்வதற்கு உதடுபதறி, அபுத்திபூருவமாய் ஆணையிட்டிருந்தால், அதுதனக்குத்தெரிந்தபின் அவைகள் ஏதாவதொன்றிலுங் குற்றமுள்ளவனாவான்.—இப்படிப்பட்ட ௩ வைகளுனொன்றில் ஒருவன் குற்றமுள்ளவனானபொழுது, அவன் தான் பாவஞ்செய்தேனென்றுணர்ந்து சொல்லித்,—தான்செய்தபாவத்துக்குப் ௩1 பிராயச்சித்தமாக ஆடுகளிலாவதுவெள்ளாடுகளிலாவது ஒருபெண்குட்டியைக் குற்றநிலிர்த்திப்பலியாக யெகோவாவின் சந்நிதியில்கொண்டெவரவேண்டும்; அப்பொழுது ஆசாரியன் அவனுடையபாவத்துக்குப்பிராயச்சித்தம் செய்யக்கடவன்.

(உ) எண். ௨௫. ௨௬. தானி. ௧. ௨௪. ரோ. ௩. ௧. எபி. ௨. ௨௭. எபி. ௨. ௨௪. ௨. ௨. (௨௬) எண். ௨௫. ௨௭. (௨௭) எண். ௨௫. ௨௭. (௩௧) யாத். ௨௧. ௨௪.—(6) அதி. ௧.) க. இரா. ௧. ௧௧. மத். ௨௧. ௧௧. அதி. ௨. ௨. ௭. எண். ௧. ௨. ௧. எண். ௨. ௧. ௨. ௧. ௨. ௧. (௪) க. சாமு. ௨. ௨. ௨. ௨. ௨. ௨. (6) எண். 6. ௭. எஸ். ௨. ௨. ௧. ௨. ௨.

எ ஆட்டுக்குட்டிகொண்டவரமுடியாதிருந்தால், அவன் தான் செய்தபாவத்தினியித்தம் இரண்டு மணிப்புறக்கனையாவது, இரண்டு மாடப்புறக்குஞ்சுகனையாவது, ஒன்றைப்பிராயச்சித்தபலியாகவும் மற்றதைத்தகனபலியாகவும் யெகோவாவின்சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.—அவைகளை ஆசாரியனிடத்தில்கொண்டுவர, அவன் பிராயச்சித்தத்துக்கானதை முன்னே எடுத்து, அதின்தலையைக்கழுத்திலிருந்து கிள்ளிப் பலியிடக்கடவன், அதை வேறுபடுத்தலாகாது.—அவன் அந்தப்பிராயச்சித்தபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து வேதிகையின்பக்கத்தில்தெளித்துச் சேஷமான இரத்தத்தை வேதிகையினடியிலே யூற்றக்கடவன்: இதுவேபிராயச்சித்தபலி.—அவன் மற்றதைநியமத்தின்படி தகனபலியாயிடக்கடவன்; இவ்விதமாக ஆசாரியன் அவன்செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தம்பண்ணக்கடவன், அப்பொழுது அவனுக்குப்பாவமன்னிப்புக்கிடைக்கும்.

யக இரண்டுமணிப்புறக்கனையாவது, இரண்டு மாடப்புறக்குஞ்சுகனையாவது கொண்டவரமுடியாதிருந்தால், பாவஞ்செய்தவன் பிராயச்சித்தத்துக்காக, ஒரு ஏபாமெல்லியமாவில்பத்திலொருபங்கை வைத்தியமாகக்கொண்டுவரவேண்டும். அது பிராயச்சித்தபலியாயிருப்பதினால் அதின்மேல் எண்ணெய் வார்க்கவும்படாது குந்துருயெட இடவும்படாது.—அவன் அதை ஆசாரியனிடத்துக்குக்கொண்டுவர, ஆசாரியன் ஞாபகக்குறிக்கு, அதில் ஒருகைப்பிடிநிறையஎடுத்து, யெகோவாவுக்கு அக்கினியிலிடும் வைத்தியத்தைப்போல், வேதிகையின்மேல் தகனிக்கக்கடவன்: இது பிராயச்சித்தபலி.—இவ்விதமாக ஆசாரியன் இவைகளில் ஒன்றினால் அவனுக்குப் பிராயச்சித்தம்பண்ணக்கடவன், அப்பொழுது அவனுக்குப் பாவமன்னிப்புக்கிடைக்கும். இதிவேசேஷம் வைத்தியத்தைப்போல் ஆசாரியனுக்கு உரித்தாகுமென்றுசொல்லென்றார்.

யச பின்னும் யெகோவா மோசேயைநோக்கி, யடு யெகோவாவின்கட்டளையமீறிப் பரிசுத்தவஸ்துக்களைக்குறித்து ஒருவன்பாவஞ்செய்தால், அவன் தன்பாவத்தினியித்தம் பரிசுத்தஸ்தானத்துச்சேக்கலின்படி, நீ தீர்மானிப்பது எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச்சேக்கல்பெறும் குற்றமற்ற ஒரு ஆட்டுக்கடாவை மந்தையிலிருந்து குற்றநிலிர்த்திப்பலியாக யெகோவாவின்சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.—தான் பரிசுத்தவஸ்துவைக்குறித்துச்செய்தகுற்றத்துக்கு ஈடானதின் ஐந்திலொருபங்கை அதிகமாகக்கூட்டி, ஆசாரியனுக்குக்கொடுக்கக்கடவன்; ஆசாரியன் குற்றநிலிர்த்திப்பலியாகிய ஆட்டுக்கடாவினால் அவனுக்குப் பிராயச்சித்தம் பண்ணக்கடவன்,

அப்பொழுது அவனுக்குப் பாவமன்னிப்புக்கிடைக்கும்.

ஒருவன் யெகோவாவின் கட்டளைகளி யென னால்செய்யப்படாதென்றுவிலக்கப்பட்டஇவைகளிலொன்றைச்செய்து பாவத்திலுட்பட்டால், அது அவனுக்குத்தெரியாதிருந்தாலும், அவன் குற்றவாளி: அவன் தன் பாவதண்டனையை அனுபவிப்பான்.—அதினியித்தம் அவன் குற்றநிலிர்த யெதிப்பலியாகஉன்னுடையதீர்மானத்தின்படி, மந்தையிலிருந்து குற்றமற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்துக்குக் கொண்டுவரவேண்டும்; அவன் தானறியாமல் அபுத்தியூருமையச்செய்த குற்றத்துக்கு ஆசாரியன் பிராயச்சித்தம்பண்ணக்கடவன், அப்பொழுது அவனுக்குப் பாவமன்னிப்புக்கிடைக்கும்.—யெகோவாவுக்கு விடுகரோதமாக நிச்சயமாய்க் குற்றஞ்செய்தவனுக்கு இதுவே குற்றநிலிர்த்திப்பலியென்றார்.

க. அதிகாரம்.

க. அயலவனுக்கு விரோதமாய்ச்செய்தபாவத்துக்குப்பலி: அ. ஆசாரியர்நியித்தம் தெரிவிக்கப்பட்ட பலிதானவிதி: யச. வைத்தியவிதி: உச. பிராயச்சித்தவிதி.

பின்னும் யெகோவா மோசேயைநோக்கி, ஒருவன் அடைக்கலப்பொருளிலாவது, கொடுக்கல்வாங்கல்களிலாவது, பலாற்காரமாய் அபகரித்த வஸ்துவிவாவது, தன் அயலானை வஞ்சித்தலிலாவது, —இழந்த பொருளைக் கண்டடைத்து அதைத்தொட்டுப் பொய்சொல்லிப்பொய் ஆணையிடுவதிலாவது, மனுஷர்செய்கிற இவைகள் எல்லாவற்றிலும் ஒன்றிலாகிலும் யெகோவாவின் கட்டளையமீறிப்பாவஞ்செய்தால், —அவன் தான் பாவஞ்செய்து குற்றவாளியானபடியினாலே, தான் பலாற்காரமாய் அபகரித்தபொருளையும், வஞ்சித்துப்பெற்றதையும், தன்னிடத்தில் அடைக்கலமாக வைக்கப்பட்டதையும், இழக்கப்பட்ட தான்கண்டு அடைந்தபொருளையும், பொய் ஆணையிட்டுச்சூட்டியபொருளையும், திருப்பக்கொடுக்கவேண்டும்.—அவன் தான்குற்றவாளியென்று தீர்க்கப்படும்நாளில், முதலோடே ஐந்திலொருபங்கையும் அதிகமாகக்கூட்டி அதினுரிமைக்காரனுக்குக்கொடுத்து, —தன் குற்றத்துக்குப்பலியாக உன்மதிப்பின்படி மந்தையிலிருந்துகுற்ற நிலிர்த்திப்பலியாகிய குற்றமற்ற ஒரு ஆட்டுக்கடாவை யெகோவாவின் சந்நிதியில் ஆசாரியனிடத்துக்குக்கொண்டுவரவேண்டும்.—ஆசாரியன் யெகோவாவின் சந்நிதியில் அவனுக்குப் பிராயச்சித்தம் பண்ணக்கடவன், அப்பொழுது அவன்செய்த எந்தக்குற்றமும் அவனுக்கு மன்னிக்கப்படுமென்றார்.

மேலும் யெகோவா மோசேயினிடத்தில், —அநீ ஆரோனுக்கும் அவன்புத்திரருக்கும் கட்டளை

(எ) அதி.யெ.அ. (ய) அதி.க.யச. அதி.ச.உச. (யக) எண்.டு.யடு. (யடு) அதி.உஉ.யச. எஸ்ரு.ய.யக. யாத்.கய. யக. (யச) எண்.டு.எ. அதி.ச.உச. (யஎ) சங்.யக.யெ. லாக்.யெ.சஅ. (யக) எஸ்ரு.ய.உ.—(க. அதி. உ.) அதி. யக.யக. அப்.டு.ச. யாத்.உஉ.எ.ய. நீதி.உச.அ. (க) உபா.உஉ.க.உ.க. யாத்.உஉ.யக. எரே.எ.க. சக.டு.ச. (டு) எண்.டு.எ. உசாரு.யெ.சு. லாக்.யக.அ.

பி விடவேண்டும்; இதுதகனபலியின்விதி:-தகனபலி இராமுமுமேயும் விடியற்காலம்வரைக்கும் வேதிகையின்மேலெரியவேண்டும், வேதிகையின்மேலுள்ள அக்கினி யெரிந்துகொண்டேயிருக்க வேண்டும்.—ஆசாரியன் சணல்தூலாலான தன் அங்கியைத்தரித்துச் சணல்தூலாலான தன் சல்லத்தை அரையிலிட்டிக்கொண்டு வேதிகையின்மேல் அக்கினியில் எரிந்த தகனபலியின் சாம்பலையெடுத்து வேதிகைக்குப்பக்கத்தில் கொட்டி, — உப பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி வேறுவஸ்திரங்களை உடுத்து, அந்தச் சாம்பலைப் பாளையத்துக்குப்புறம்பேசுத்தமான ஒரு இடத்தில் கொண்டு போய்க் கொட்டக்கடவன்.—வேதிகையின்மேலிருக்கிற அக்கினி அவியாமலிருக்கவேண்டும்; ஆசாரியன் காலத்தோறும் அதிலெரியும்படி கட்டைகளைப் போட்டு அதின்மேல் தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் பலிகளின் நிணத்தை உப விட்டுத் தகனிக்கக்கடவன்.—வேதிகையின்மேலுள்ள அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒரு பொழுதும் அவியப்படாது என்றும்;—

பி இது நைவேத்தியத்தின் விதி: ஆரோனின் புத்திரரில் ஒருவன் யெகோவாவின் சந்நிதியில் வேதிகைக்குமுன் அதைச் செலுத்தவேண்டும். நைவேத்தியத்தின் மாலிலும் அதின் எண்ணெய் லுந்தண்கைகிறதைய அள்ளி, அந்த நைவேத்தியத்தின்மேலிருக்கும் சமஸ்தகுந்தறுவோடும் ரூபகக்ருறியாக யெகோவாவுக்குச் சுந்தமாய் உக வேதிகையின்மேலே தகனிக்கக்கடவன்.—அதில் சேஷமானதை ஆரோனும் அவன் புத்திரரும் புசிப்பார்கள். அது புளிப்பில்லாத அப்பத்துடன் பரிசுத்தஸ்தானத்தில் புசிக்கப்படும்; சபையின் ஆவாசத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டுகிறீர்.—அதைப் புளித்தமாவிலை சுடப்படாது. அது பிராயச்சித்தபலியையும் குற்றநிலிர்த்திப்பலியையும் போல, மிகவும் பரிசுத்தமுள்ளது; ஆதலால் அக்கினியிலிடப்படும் என்ற நைவேத்தியங்களில் இந்தப்பங்கை என்ன அவர்களுக்குக்கொடுக்கிறது விட்டேன்.—ஆரோனும் உய பிள்ளைகளில் ஆண்மக்களெல்லாரும் அதைப் புசிக்கக்கடவர்கள். யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் இந்த நைவேத்தியநியமம் உங்கள் தலைமுறைதோறும் இருக்கக்கடவது. இதைப் பரிசிப்பவனெவனும் பரிசுத்தமாயிருப்பானென்றும் சொல்லென்றார்.

உக பின்னும் யெகோவா மோசேயை நோக்கி, — உப ஆரோனும் அவன் புத்திரரும் அவரவர் அபிஷேகம் பெறுத்தினத்தில் நித்திய நைவேத்தியத்துக்காக ஒரு எபாமெல்வியமாவீற் பத்திலொருபங்கை எடுத்துக்காலையிற் பாதியையும், மாலையிற் பாதியையும் யெகோவாவுக்கு நைவேத்தியம் பண்ணக்கடவர்கள்.—அது சட்டியிலே எண்ணெய்

விட்டுச் சுடப்பட்டபின்பு நீ அதைக்கொண்டுவந்து அந்த நைவேத்தியத்தின் சுட்டதுண்டுகளை யெகோவாவுக்குச் சுந்தத்தினிமித்தம் நைவேத்தியம் பண்ணக்கடவாய்.—அவனுடைய உஉசுந்தியில் அவனுக்குப்பின்பு அபிஷேகம் பெறும் ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்: இது யெகோவா விதித்த நித்தியநியமம்.—ஆ உக சாரியனிமித்தமிடப்படும் எந்த நைவேத்தியத்தையும், முழுவதுந்தகனிக்கவேண்டும்: அது புசிக்கப்படாது, ஆகையால் அது முழுவதையுந்தகிக்கவேண்டுமென்றார்.

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி, — உசு நீ ஆரோனிடத்திலும் அவன் புத்திரரிடத்திலும், உடு இது பிராயச்சித்தபலியின் விதி: யெகோவாவின் சந்நிதியில் தகனபலி கொல்லப்படாமலிடத்தில் பிராயச்சித்தபலியும் கொல்லப்படவேண்டும்: அது மிகவும் பரிசுத்தமுள்ளது.—பாவத்தி உகனிமித்தம் அதைப் பலியெடுகிற ஆசாரியனே அதைப் புசிக்கக்கடவன். சபையின் ஆவாசத்தின் பிராகாரமாகிய பரிசுத்தஸ்தானத்தில் அது புசிக்கப்படவேண்டும். அதின் மாமிசத்தைப் பரிசுக்கிறவன் எவனோ அவன்பரிசுத்தமாயிருப்பான்.— அதின் இரத்தம் ஒரு வஸ்திரத்தில் தெறித்தால், உஎ அது தெறித்த இடத்தைப் பரிசுத்தஸ்தானத்திற் கழுவுவேண்டும். அது சமைக்கப்படாமல் உடைக்கப்படவேண்டும்.—பித்தனைப்பாத்தெஹிரத்தில் சமைக்கப்பட்டால் அது விளக்கிச் சலத்தில் கழுவுப்படவேண்டும். ஆசாரியரின் புத்திரர் எவராகிலும் அதைப் புசிக்கலாம்.—அது மிக உகவும் பரிசுத்தமானது. பரிசுத்தஸ்தானத்தில் பிராயச்சித்தம் செய்யும்பொருட்டு, — சபையின் ஆ கூவாசத்துக்குள்ளே எந்தப் பிராயச்சித்த பலியினிரத்தம் கொண்டுவரப்பட்டதோ அந்தப் பலி புசிக்கப்படலாகாது: அது அக்கினியிலே தகிக்கப்படவேண்டும்.

எ. அதிகாரம்.

க. குற்றநிலிர்த்திபலியின் விதி: உக. ஸ்தோத்திரபலியின் விதி நிணலிலக்கு, இரத்தவிலக்கு: உஅ. ஆசாரியருக்குக்கிடைக்கும் பலிப்பங்கு. இது குற்றநிலிர்த்தி பலியின் விதி: அது மிக உகவும் பரிசுத்தமுள்ளது.—தகனபலியைக் கொல்ல உமிடத்தில் குற்றநிலிர்த்திபலியையும் கொல்லவேண்டும். அதின் இரத்தத்தை வேதிகையின்மேலே சுற்றித்தெளித்து, — அதின் நிணம் முழு உகவதையும், அதின் வால்முட்டையும், குடல்களை யும், மொய்த்தநிணத்தையும், — இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலே இடுப்பு நரம்புகளினிடத்திலுள்ள நிணத்தையும், குண்டிக்காய்களினிடத்திலுள்ள கல்லீரலின்மேல் சவ்வையெடுத்துப் பலியிடக்கடவன்.—அவைகளை இ ஆசாரியன் யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் நைவேத்தியமாக வேதிகையின்மேல்

(பி)எண். யடு.ச.அதி.உ.உ.க. (யசு)எசேச.சச.உக.அதி.ய.ய.உ.உ.யக.எண்.யஅ.ய. (யஎ)எண்.யஅ.க.ய.யாத்.உக.கஎ. (யஅ)எண்.யஅ.ய.யாத்.உக.கஎ. (உய)யாத்.உக.உ.யாத்.யசு.கசு. (உக)யாத்.உக.உடு. (உடு)அதி.உக.உஉ. (உசு)எண்.யஅ.க.ய. யாத்.உக.கஎ. (உஅ)எண்.யஅ.ய. (கய)எபி.யக.யக.—(எ.அதி.உ.)யாத்.உக.யக. (டு)அதி.சு.யசு.யஎ.யஅ.



தகனிக்கக்கடவன். அதுவே குற்றநிவிர்த்திபலி.-
 ஈ ஆசாரியரின் புத்திரர் எவராகிலும் அதைப்புசிக்கலாம். அதுபரிசுத்த ஸ்தானத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மிகவும்பரிசுத்தமுள்ளது.-பிராயச்சித்தப்பலிக்குள், குற்றநிவிர்த்தி பலிக்கும்விதியொன்றே. அதினாலே பிராயச்சித்தஞ்செய்த
 ௮ ஆசாரியனுக்கு உரித்தாகும்.—ஒருவனுடைய தகணபலியைச் செலுத்தின ஆசாரியனெவனோ அந்தஆசாரியன், தான்செலுத்தினதகணபலியின் தோலைப்பெறலாம்.
 ௯ அடுப்பிலே சமைக்கப்பட்டதும், இருப்புச்சட்டியிலுந் தோசைக்கல்லிலும் சமைக்கப்பட்டதுமாகிய ரைவேத்தியம்யாவும், அதைரைவேத்தியம்பண்ணின ஆசாரியனுக்கு உரித்தாகும்.—
 ௧0 எண்ணெயிற் பிசைந்ததும் அதல்லாததுமாகிய சகல ரைவேத்தியமுஞ் சரிப்பங்காக ஆரோணுடைய புத்திரர் சகலரிடத்திலுஞ் சேரவேண்டுக
 ௧1 மும்.—யெ கோவாவுக்குச் செலுத்துகிறஸ்தோத்திரபலியின்விதி இது:—ஒருவன் நன்றி அறிவிக்கும்பலிகொண்டவர்தால், அந்தநன்றி அறிவிக்கும் பலியோடுங்கூட எண்ணெயிற் பிசைந்தபுளிப்பில்லாத அதிரசங்கனையும், எண்ணெய்ப்பூசப்பட்டபுளிப்பில்லாத அடைகளையும், எண்ணெயிற் பிசைந்துவறுக்கப்பட்ட மெல்லியமாலினுற் செய்த அதிரசங்கனையும், ரைவேத்தியம்பண்ணக்க
 ௧2 கடவன்.—அந்தஅதிரசங்களை அல்லாமற் புளித்தமாலினுற்செய்த அப்பத்தையும், தன்னுடைய பலிகளில் நன்றியறிவிக்கும் பலியோடும் ரைவேத்தியஞ்செய்யவேண்டும்.—அந்த ரைவேத்திய முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றெடுத்த யெ கோவாவுக்கு உயர்த்தும் ரைவேத்தியமாக இடக்கடவன். அது ஸ்தோத்திரபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுக்கு உரித்தாகும்.—நன்றி அறிவிக்கும்பொருட்டும் ஸ்தோத்திரபலியின்மாயிசம் அதற்கிடப்பட்ட நாளிலே தான் புசிக்கவேண்டும். அதில் ஒன்றையும்
 ௧3 விடியற்காலமட்டும் வைக்கப்படாது.—அவன் இடும்பலி சங்கற்பத்தாலாகிலும், இஷ்டத்தினாலாகிலும் இடப்பட்டதானால் பலியிடப்பட்ட நாளிலே புசிக்கப்படவேண்டும் அதின்சே
 ௧4 வும் மற்றைநாளிலும் புசிக்கப்படலாம்.—அந்தப்பலியின்மாயிசசேஷத்தை மூன்றாம்நாளிலே
 ௧5 அக்கினியில் எரித்துவிடவேண்டும்.—ஸ்தோத்திரபலியின் மாயிசசேஷம் மூன்றாம்நாளில் புசிக்கப்படுமானால் அது அங்கிகரிக்கப்படாது; அது அரோசிகமாயிருக்கும். அதைப்புசிக்கவன்
 ௧6 தன்பாவத்தண்டனையை அனுபவிப்பான்.—மாயிசமானது அசுசியான எந்த வஸ்துவினாலாகிலுந் தொடப்பட்டதானால், அது புசிக்கப்படாமல் அக்கினியாலெரிக்கப்படவேண்டும். அசுசியாயிருக்கிறவர்களைல்லாரும் மற்றை மாயிசத்தைப்

புசிக்கலாம்.—ஒருவன் அசுசியுள்ளவரையிருக்கையில யெ கோவா வின் பலியின்மாயிசத்தைப் புசித்தால், அவன்தன் சனத்திலிருந்தும் சேதிக்கப்படுவான்.—அசுசியான மனிதனையாகிலும், உக அசுசியான மிருகத்தையாகிலும், அரோசிக்கப்பட்டத்தக்கவேறே அசுசியான வஸ்துவையாகிலும், பரிசித்தஒருவன் யெ கோவாவுக்கேற்றஸ்தோத்திரபலியின்மாயிசத்தைப்புசித்தால், அவன்தன் சனத்தினின்றும் சேதிக்கப்படுவானென்றார்.
 பின்னும் யெ கோவா மோசேயைநோக்கி, -உருவீ இஸரவேல் சந்ததியாரிடத்தில், மாடு, ஆடு, உருவெள்ளாடு என்பவைகளின் எந்த நிணத்தையும் நீங்கள் புசிக்கப்படாது.—வலிய இறந்த மிருகத் தினினிணத்தையும், மிருகங்களாற் பீறுண்டதின் நிணத்தையும், சாதாரணவேலைகளுக்குஞ் செலவழிக்கலாம்; அதை நீங்கள் ஒருபொழுதும் புசிக்கவேண்டாம்.—யெ கோவாவுக்கு அக்கினி உருவிலிடப்படும் ரைவேத்திய மிருக நிணத்தைப்புசிக்கிறயாவனுந் தன் சனங்களினின்றும் சேதிக்கப்படுவான்.—மேலும் உங்கள் வாசஸ்தலம் உகுகள் எவைகளிலேயும் ஒரு பறவையின் இரத்தத்தையாகிலும், ஒரு மிருகத்தின் இரத்தத்தையாகிலும், நீங்கள்புசிக்கவேண்டாம்.—எவ்வித இரத்தத்தையாகிலும் புசிப்பவனெவனுந் தன் சனங்களினின்றும் சேதிக்கப்படுவானென்று சொல்லென்றார்.
 பின்னும் யெ கோவா மோசேயைநோக்கி, -உருவீ இஸரவேல் சந்ததியாரிடத்தில் யெ கோவா உகுகுக்கு ஸ்தோத்திரபலியின்கிறவன், தன்ஸ்தோத்திரபலியின் ரைவேத்தியத்தைத் தானே கொண்டுவரக்கடவன்.—யெ கோவாவுக்கு அக்கினி உருவிலிடப்படும் ரைவேத்தியங்களை அவன் கைகளே கொண்டுவரவேண்டும். மார்பின் கண்டம் யெ கோவாவின் சந்நிதியில் அசைவாட்டப்படும் ரைவேத்தியமாய் அசைவாட்டப்படும் பொருட்டு மார்பின் கண்டத்துடன் நிணத்தைக் கொண்டுவரக்கடவன்.—அப்பொழுது ஆசாரியன் அந்த நிணத்தை வேதிகையின்மேலே தகிக்கவேண்டும். மார்பின் கண்டமே ஆரோனுக்கும், அவன் புத்திரருக்குமுரித்தாகும்.—உங்கள் ஸ்தோத்திரபலிகளில் வலதுமுன்னந்தொடையை அசைவாட்டும் ரைவேத்தியமாக, ஆசாரியனுக்குக்கொடுக்கவேண்டும்.—இஸரவேல் சந்தியார் செலுத்தும்பலிகளில், அசைவாட்டும் மார்பின் கண்டத்தையும், உயர்த்தும் முன்னந்தொடையையும், நான் அவர்கள் கையில்வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும் இஸரவேல் சந்தியாருக்குள்ளே தீர்த்திய நியமமாய்க் கொடுத்தேன்.—ஆதலால் ஆரோனுடைய புத்திரரில் ஸ்தோத்திரபலியின் இரத்தத்தையும், நிணத்தையும், ரைவேத்தியம்பண்ணு

(ஈ) அதி.சு.உரு.உசு. (அ) எண்.யடி.க. (யெ) எண்.சு.யெ. (யக) ஆமோ.ச.ரு. (யச) எண்.யடி.அ.யக.யக. (யச) அதி.யக.சு.எ.அ. (யடி) எண்.யடி.உஎ. (உய) அதி.யெ.க. ஆதி.யஎ.யச. (உச) அதி.யெ. அதி.யக. அதி.யெ. (உரு) உபா.யச.உச. எசேசு.சச.கச. (உசு) ஆதி.சு.ச. (கூய) அதி.க.க.சு.சு.யச. யாத்.உசு.உசு.உஎ. (கச) அதி.க.ரு.யக.யச. (கஉ) எண்.சு.உய. (கக) யாத்.உசு.உடி. உபா.யடி.க.

கிறவனெவனோ அவனுக்குப் பங்காக வலது முன்னந்தொடை சேரவேண்டுமென்று சொல்லுவென்றார்.—யெகோவா ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும் அபிஷேகஞ் செய்ததினத்தில் இஸரவேல் சந்ததியார் தங்கள் தலைமுறை தோறும் நித்திய நியமமாக அவர்களுக்குக்கொடுக்கவேண்டுமென்று கட்டளையிட்டபிரகாரம்,—
 ௬௬ அவர்கள் தங்கள் யெகோவாவுக்கு ஆசாரியத்தொண்டிசெய்யும்படி, ஏற்படுத்தப்பட்டநாள்முதல் யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் னைவேத்தியங்களில் இரத்தப்பங்கைத்தங்கள் ௬௭ அபிஷேகத்தின்பொருட்டுப்பெறலாம்.—இஸரவேல் சந்ததியார் யெகோவாவுக்குத் தங்கள் காணிக்கைகளைக்கொடுக்கவேண்டுமென்று யெகோவாசினியவனத்திலிருக்கிறசினியமலையில் ௬௮ மோசேக்குக் கட்டளையிட்டதினத்தில்,—அவர் விதித்த தகனபலிக்கும், னைவேத்தியத்துக்கும், பிராயச்சித்த பலிக்கும், குற்றநிலிர்ந்திபலிக்கும், பரிசுத்தப்படுத்தும் பலிக்கும், ஸ்தோத்திரபலிக்கும் விதி இதுவே.

அ. அதிகாரம்.

௧. ஆரோனுக்கும் அவன்புத்திரருக்கும் அபிஷேகஞ்செய்தல்: யச. அவர்கள் பிராயச்சித்தஞ்செய்தல்: யச. தகனபலியிடல்: ௨௨. அபிஷேகஞ்செய்வதற்கேற்ற ஆட்டுப்பலிதானம்: ௩௧. அபிஷேகஞ் செய்வதற்குக் காலமுயிடமும் நியமித்தல்.
௨. யெகோவா மோசேயை நோக்கி,—நீ ஆரோனையும் அவன்புத்திரரையும், வஸ்திரங்களோடும் அபிஷேகத்தைலத்தோடும் பிராயச்சித்தபலிக்கு ஒரு காளையோடும் இரண்டு ஆட்டுக்கடாக்களோடும் புளிப்பில்லாத அப்பக்கடையோடும் வரப் பண்ணாயி,—சபையின் ஆவாசவாசலில் சபையார் ௪ எல்லாரையும் கூட்டிவரும்படிசெய்யென்றார்.—தனக்குயெகோவாகட்டளையிட்டபடியேமோசேசெய்தான். சபையின் ஆவாசவாசலில் சபையார் கூட்டினபொழுது,—மோசேசபையாரைநோக்கி, செய்யும்படி யெகோவா கட்டளையிட்டது இதுவேயென்றுசொல்லித்தனக்கு யெகோவாவலித்தபிரகாரம்,—மோசே ஆரோனை அவன்புத்திரருடன் அழைத்து, அவர்களைச் சலத்தினால் ௭ ஸ்கானம்பண்ணுவித்து,—அவனுக்கு உள்ளங்கியைப்போட்டு, இடைக்கச்சைக் கட்டி, மேலங்கியைத் தரித்து, எப்போதுவஸ்திரத்தை அவனுக்கிட்டு, அதின்மேல் எப்போத்தின் விசித்திரமான ௮ கச்சைக்கட்டி,—அவனுக்கு மார்புப்பதக்கத்தைத் தரித்து, அந்தமார்புப் பதக்கத்திலே ஊரீம் தூயி ௯ மென்பவைகளைச்சேர்த்து,—அவன்சிரசில் பாக்கைதரித்து, அந்தப்பாகையில் அவன்நெற்றிக்கு மேலே சந்தகிரீடமென்னும் பட்டத்தைக் கட்டி ௧௦ டினான்.—பின்பு மோசே அபிஷேகத்தைலத்தை

எடுத்து ஆவாசத்திற்கும் அதிலுள்ள யாவற்றிற்கும் அபிஷேகம்பண்ணி, அவைகளைப்பரிசுத்தப்படுத்தி;—அதிற்கொஞ்சம் எடுத்து வேதிகையின் மேல் ஏழுதார்த்தெளித்து, வேதிகையையும், அதின்சகல பாத்திரங்களையும், கலவடையுடனே தொட்டியையும், பரிசுத்தப்படுத்தும்படி அவைகளுக்கு அபிஷேகம்பண்ணி;—அபிஷேகத்தை ௨௨ வத்திற்கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப்பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு அபிஷேகம்பண்ணினான்.—பின்பு மோசே தனக்கு யெகோவா விதித்தபிரகாரம் ஆரோனுடைய புத்திரரையும் அழைத்து, அவர்களுக்கு அங்கிளைப்போட்டு, இடைக்கச்சைகளைக்கட்டி, குல்லாக்களைத்தரித்தான்.—பிராயச்சித்தத்துக்கான காளையைக் கொண்டுவந்தபொழுது ஆரோனும் அவன்புத்திரரும் பிராயச்சித்தபலியாகிய அந்தக்காளையின் தலைமேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.—அப்பொழுது மோசே யெடு அதைக்கொண்டு அதினிரத்தத்தை எடுத்துத்தன் விரலால் வேதிகையின் கொம்புகளின்மேல் சுற்றியுமிட்டு வேதிகையைப் பரிசுத்தப்படுத்தி, மற்றை இரத்தத்தைவேதிகையின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேற் பிராயச்சித்தம் பண்ணும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான்.—பின்பு மோசே தனக்கு யெகோவா கட்டயெகோவா கட்டளையிட்டபிரகாரம், குடல்கள்மேலிருந்த நிணம் முழுவதையும், கல்லீரலின்மேலிருந்த சுவையையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் நிணத்தையெடுத்து,—வேதிகையின்மேலேதகித் துளிக்காளையையும், அதின்தோலையும், மாமிசத்தையும், சாணியையும், பானயத்துக்குப்புறம்பே அக்கினியிலெரித்துவிட்டான்.

பின்பு அவன் தகனபலிக்கேற்ற ஆட்டுக்கடாயை வைக்கொண்டவர, ஆரோனும் அவன்புத்திரரும் அந்த ஆட்டுக்கடாவின் தலைமேல் தங்கள் கைகளைவைத்தார்கள்.—மோசே அதைக்கொண்டு அதினிரத்தத்தை வேதிகையின்மேற் சுற்றித்தெளித்தான்.—மோசே ஆட்டுக்கடாவைத் துண்டிதுண்டாகத்துணித்து, அதின் தலையையும், துண்டங்களையும், நிணத்தையும் எரித்து,—குடல்களையும் ௨௧ தொடைகளையும், சலத்தில் கழுவிவேதிகையின்மேல் கடாமுழுவதையுந்தகித்தான்: யெகோவா மோசேக்குவிதித்தபிரகாரம் அது யெகோவாவுக்கு அக்கினியிலிடப்பட்ட சுகந்த தகனபலியாயிருந்தது.

பின்பு அவன் பரிசுத்தப்படுத்துவதற்கேற்ற ௨௨ டாவாகிய மற்றை ஆட்டைக் கொண்டவர, ஆரோனும் அவன்புத்திரரும் அந்தக்கடாவின் தலைமேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.—மோசே ௨௩ அதைக்கொண்டு அதினிரத்தத்தில் கொஞ்சமெடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும்,

(௬௮) யாத்.சய.யெ.யெ. (௬௭) அதி.க.௨. (௬௮) அதி.ச.க. அதி.ச.யச. அதி.ச.௨. ௧. வச.க. யாத்.௨.க.௧. வச.யச.— (௮) அதி. ௨.) யாத்.௨.க.௧.௨.க. யாத்.௨.௮.௨.ச. யாத்.௩.ய.௨.ச.௨. (௮) யாத்.௨.க.௧. யாத்.௨.௮.௬. (யெ) யாத்.௨.க.௭. யாத்.௩.ய.௩.ய. சவ்.௩.௬.௨. (யெ) யாத்.௨.க.௮.௬. (யச) யாத்.௨.க.ய. அதி.ச.ச. (யெ) யாத்.௨.க.ய.௨.௬.௬. எ.பி. ௧.௨. (யெ) யாத்.௨.க.யெ. யாத்.௨.க.யச. (யெ) யாத்.௨.க.யெ. (௨௧) யாத்.௨.க.யெ. (௨௨) யாத்.௨.க.யெ.௬.௬.

வலதுகைப் பெருவிரலிலும், வலதுகால்பெருவி
 உசரலிலுமிட்டான்.—பின்புமோசே ஆரோணுடைய
 புத்திரரையும் அழைந்து, அந்த இரத்தத்தில் கொஞ்
 சும் அவர்கள் வலதுகாதின்மடலிலும், வலதுகைப்
 பெருவிரலிலும், வலதுகால் பெருவிரலிலுமிட்
 டான்; பின்புமோசே மற்றை இரத்தத்தைவேதி
 உடுகையின்மேற் சுற்றித்தெளித்து, —நிணத்தையும்,
 வாலையும், குடல்கன்மேலிருந்த நிணமுழுவதையு
 மும், கல்லீரலின்மேலிருந்த சவ்வையும், இரண்டு
 குண்டிக்காய்களையும், அவைகளின் நிணத்தை
 உசயும்வலதுமுன்னந்தொடையையுமெடுத்து, —யெ
 கோவாவின் சந்நிதியிலிருந்த புளிப்பில்லாத
 அப்பக்கடையிலுள்ள புளிப்பில்லாத அகிரசத்
 தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பத்தில் ஒன்
 றையும், ஒரு அடையை யுமெடுத்து, அந்தநிணத்
 தின்மேலும் முன்னந்தொடையின்மேலுமிட்டு; —
 உஎ அவையெல்லாவற்றையும் ஆரோணுடைய உள்
 னங்கைகளிலும், அவனுடைய புத்திரரின் உள்
 னங்கைகளிலும் வைத்து, அசைவாட்டப்படும்
 நைவேத்தியமாய் யெ கோவாவின் சந்நிதியில்
 உஅ அசைவாட்டினான்.—பின்புமோசே அவைகளை
 அவர்கள் உள்ளங்கைகளிலிருந்தெடுத்து வேதி
 கையிலிருக்கிற தகனப்பலியின்மேலெதிகித்தான்.
 அவைகள் பரிசுத்தப்படுத்துவதற்குச் சுகந்தம்.
 இதுவே யெ கோவாவுக்கு அக்கினியிலிடப்
 பட்ட நைவேத்தியம்.—யெ கோவாமோசேக்
 குவித்தபடி பரிசுத்தப்படுத்திவ் கடாவிலுள்ள
 இந்தப்பங்குமோசேக்குரியது, ஆதலால்மோசே
 மார்பின் கண்டத்தை யெடுத்து, அசைவாட்டப்படும்
 நைவேத்தியமாக அதை யெ கோவாவின்
 கூய சந்நிதியில் அசைவாட்டினான்.—பின்புமோசே அ
 பிஷேகத்தைலத்திலும், வேதிகையின் மேலிருந்த
 இரத்தத்திலுங்கொஞ்சமெடுத்து ஆரோன்மேலும்
 அவனுடைய வஸ்திரங்கள்மேலும் அவனுடைய
 புத்திரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள் மேலுந்
 தெளித்து, இப்படி ஆரோனையும், அவன் வஸ்திரங்
 களையும், அவன் புத்திரரையும், அவன் புத்திரருடைய
 வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான்.
 கூக அதன்மேல் மோசே ஆரோனையும் அவன் புத்
 திரரையும் நோக்கி, நீங்கள் சபையின் ஆவாசவா
 சலில் அந்தமாயிசத்தை அவித்து ஆரோனும் அ
 வன் புத்திரரும் புசிக்கலாமென்று சொல்லி நான்
 கட்டளையிட்ட பிரகாரம் கூடையிலிருக்கிற பரி
 சுத்தப்படுத்துவதற்கேதுவான் அப்பத்துடன் அ
 கூஉ தைப்புகியுங்கள்.—மாயிசத்திலும், அப்பத்திலுஞ்
 சேஷமானதை அக்கினியிலெரித்து விடுங்கள்.—
 கூக ஏழுநாளளவும் அவர் உங்களைப்பரிசுத்தப்படுத்
 துவார்; ஆதலால் உங்களைப்பரிசுத்தப்படுத்தும்
 நாள்கள் முடிவுபெறும்வரைக்கும் ஏழுநாளளவும்
 சபையின் ஆவாசவாசலுக்கு வெளியேபோகப்
 கூச படாது.—உங்களுக்குப் பிராயச்சித்தம்பண்ணும்

பொருட்டு, இன்றுசெய்ததுபோலச் செய்யும்ப
 டி யெ கோவா கட்டளையிட்டார்.—ஆதலால் கூடு
 நீங்கள் ஏழுநாள் இரவும்பகலும் சபையின் ஆவா
 சவாசலிலிருந்து யெ கோவாவின் காவல்காத்
 துக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் சாவீர்கள்.
 இப்படியே நான்கட்டளைபெற்றிருக்கிறேனென்
 றான்.—யெ கோவா மோசேயைக் கொண்டு கூச
 கட்டளையிட்ட யாவையும் ஆரோனும் அவன் புத்
 திரருஞ்செய்தார்கள்.

க. அதிகாரம்.

க. ஆரோன் தனக்காகப் பலியிடல்: யடு. சனங்க
 ளுக்காகப் பலியிடல்: உக. மோசேயும் ஆரோ
 னும் சனங்களை யாசிரவதிகையால் யெ கோ
 வாவின் மகிமை பிரகாசித்தல்: உச. அக்கினிவா
 னத்திலிருந்து வேதிகையின்மேலிறங்கல்.
 பின்பு எட்டாம்நாளில் மோசே ஆரோனையும் க
 அவன் புத்திரரையும், இஸரவேலின் முதியோ
 ரையும், அழைத்து ஆரோனை நோக்கி, —நீ பிரா
 யச்சித்தபலிக்கு ஒரு குற்றமற்ற இளங்கன்றை
 யும், தகனபலிக்கு ஒரு குற்றமற்ற ஆட்டுக்கடா
 வையுந் தெரிந்து யெ கோவாவின் சந்நிதி
 யிற் பலியிடக்கடவாய்.—மேலும் நீ இஸரவேல்
 சந்தியாரை நோக்கி, இன்றைக்கு யெ கோ
 வா உங்களுக்குத்தரிசனமாவார்; ஆதலால் யெ
 கோவாவின் சந்நிதியிற் பலியிடும் பொருட்
 டி, நீங்கள் பிராயச்சித்தபலிக்குக் குற்றமற்ற ஒரு
 வருஷத்துக்கன்றையும், ஆட்டுக்குட்டியை
 யும், —ஸ்தோத்திரபலிக்கு ஒருகாளையையும், ஒரு
 ஆட்டுக்கடாவையும், எண்ணெயிற் பிசைந்த
 நைவேத்தியத்தை யுங் கொண்டொருங்குள்ள
 று சொல்லென்றான்.—அவர்கள் மோசேகட்ட
 டுளை யிட்டவைகளைச் சபையின் ஆவாசத்துக்கு
 முன்பாகக்கொண்டு வெந்தார்கள். சபையார் யாவ
 ருஞ்சேர்ந்து, யெ கோவாவின் சந்நிதியில்
 நின்றார்கள்.—அப்பொழுது மோசே நீங்கள் செய்
 க
 யும்படி யெ கோவா கட்டளையிட்டது இது
 வே; யெ கோவாவின் மகிமை உங்களுக்
 குத் தோன்றுமென்றான்.—மோசே ஆரோனை
 எ
 நோக்கி, நீ வேதிகையைச் சேர்ந்து யெ கோவா
 விதித்த பிரகாரம் உன் பிராயச்சித்தபலியையும்,
 உன் தகனபலியையுஞ் செலுத்தி உனக்குஞ்
 சனங்களுக்கும் பிராயச்சித்தஞ் செய்து, சனங்க
 ளுடைய பலியையுஞ் செலுத்தி, அவர்களுக்கும்
 பிராயச்சித்தஞ் செய்யக்கடவாயென்றான்.—அப்
 பொழுது ஆரோன் வேதிகையைச் சேர்ந்து, தனக்
 குப் பிராயச்சித்த பலியாகிய கன்றைக் கொண்
 றான்.—அவன் புத்திரர் அகினிரத்தத்தை ஆரோ
 க
 னிடத்திற் கொண்டுவர, அவன் தன்விரலை அந்த
 இரத்தத்தில்தோய்த்து, வேதிகையின் கொம்புக
 ளின்மேல் இட்டு, மற்றை இரத்தத்தை வேதிகை
 யினடியில் ஊற்றி, —பிராயச்சித்தபலியின் நிணத்
 டி

(உடு) யாத். உக. உஉ. (உச) யாத். உக. உக. (உஎ) யாத். உக. உச. (உஅ) யாத். உக. உடு. (உக) யாத். உக. உச. (கூ) யாத். உக. உக. எண். கூ. கூ. (கூக) யாத். உக. கூக, கூஉ. (கூஉ) யாத். உக. கூச. (கூக) யாத். உக. கூய, கூடு. (கூச) எபி. எ. யு. க. (கூடு) எண். கூ. எ. க இரா. உ. கூ.—(க. அதி. உ.) யாத். உக. க. அதி. அ. யு. அ. (க) யாத். உக. ச. கூ. எஸ். ரு. கூ. ய. எ. (க) யாத். உச. ய. க. (எ) க. சா. மு. கூ. ய. ச. எபி. இ. கூ. எபி. எ. உ. எ. எபி. இ. க. (க) அதி. அ. யு. இ. (ய) அதி. ச. அ.

தையும், குண்டிக்காய்களையும், கல்லீரலில் எடுத்த சுவையையும், யெகோவாமோசேக்குக்கட்டளைப்பட்டிரகாரம் வேதிகையின்மேல் தகித்து, - உக மாபிசுத்தையும், தோலையும், பானயத்துக்குப்பு உறம்பே அக்கினியிலெரித்துவிட்டான். - பின்பு அவன் தகனபலியையுங்கொன்றான் ஆரோனின் புத்திரர் அதினிரந்தத்தை அவனிடத்திற்கொண்டுவர, அதை அவன்வேதிகையின்மேற்குறித்தெ உக ளித்தான். - தகனபலியின் துண்டங்களுையும், தலையையும் அவனிடத்திற் கொண்டுவந்தார்கள். அவன் அவைகளைவேதிகையின்மேல்தகித்தான், - உச குடல்களையும், தொடைகளையும், கழுவி வேதிகையிலிருந்த தகனபலியின்மேல் தகித்தான்.

26 பின்பு அவன் சனங்களுடைய பலியைக் கொண்டுவந்து, சனங்களின் பிராயச்சித்தத்துக்கேற்ற வென்னாட்டுக்கடாவைக்கொன்று, முன்பக தினதைப்போல் அதைப்பலியிட்டு, - தகனபலியையுங்கொண்டுவந்து சியமத்தின்படி அதை உச யும் பலியிட்டு; - னைவேத்தியத்தையுங்கொண்டுவந்து, அதில்தன்னைகையைய அள்ளி அதைக்காலையில்செலுத்துந் தகனபலியுடனேகூட வேதிகையின்மேலேதகித்தான். - பின்புசனங்களின் ஸ்தோத்திரபலியாகிய காணையையும் ஆட்டுக்கடாவையுங்கொன்றான்; ஆரோனின்புத்திரர் அதினிரத்தத்தை அவனிடத்திற்கொண்டுவர அவன் அகைவேதிகையின்மேற் சுற்றித்தெளித்து, - காணையிலும், ஆட்டுக்கடாவிலும், எடுத்தகிணத்தையும், வால்மூட்டையையும், குடல்களைமூடியதையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேலிருந்தசவ் உவையுக் கொண்டுவந்து; - அந்தகிணத்தை மார்க்கண்டங்களின்மேல்வைத்தார்கள், அவன் அந்தகிணத்தை வேதிகையின்மேல் தகித்தான். - உக மார்க்கண்டங்களையும், வலது முன்னந்தொடையையும், மோசேசுக்கட்டளைப்பட்டியையே ஆரோன் யெகோவாவின் சந்நிதியில் அசைவாட்டப்படும் நைவேத்தியமாக அசைவாட்டி.

27 னான். - பின்பு ஆரோன்சனங்களுக்குநேரேதன் கையையுயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தான். இப்படி அவன் பிராயச்சித்தபலியையும், தகனபலியையும், ஸ்தோத்திரபலியையுஞ் செலுத்தின பின் இறங்கினான்.

28 பின்பு மோசேயும் ஆரோனும்சபையின் ஆவாசத்திற் பிரவேசித்து, வெளியேவந்து சனங்களை ஆசீர்வதித்தார்கள். அப்பொழுது யெகோவாவின் மகிமைப்பிரகாசம் எல்லாச்சனங்களுக்குந் தோன்றிற்று.

29 அன்றியும் யெகோவாவின் சந்நிதியில் சின்றும் அக்கினிதோன்றிவந்து வேதிகையின்

மேலிருந்த தகனபலியையும், கிணத்தையும்பட்டித்தது: சனங்களெல்லாரும் அதைக்கண்டமாத்திரத்திற் சத்தமிட்டுமுகக்குப்புற விழுந்தார்கள்.

யி. அதிகாரம்.

க. விலக்கப்பட்ட அக்கினியினுலே தூபங்காட்டின நாதாபும் அபியூவும் தகனிக்கப்படல்: அ. மதுபானவிலக்கு: உஉ. பரிசுத்தபோசனவிதி: டிசு. அந்தவிதியைவிலகினதினியித்தம் ஆரோன் உத்தரம் சொல்லல்.

பின்பு ஆரோனின்புத்திரராகிய நாதாபும் அபியூ கவும் தன் தன் தூபகலசங்களையெடுத்து, அவைகளில் அக்கினியையும், அதின்மேலே தூபவருக்கத்தையும்போட்டு, இப்படித்தகனங்களுக்கு யெகோவா கட்டளையிட்டாத சாதாரண அக்கினியை அவர்சந்நிதியிற்கொண்டுவந்தார்கள். - அப்பொழுது அக்கினி யெகோவாவின் சந்நிதியினின்றும் தோன்றிவந்து அவர்களைப்பட்டிக்க, அவர்கள் யெகோவாவின் சந்நிதியில் மரணமடைந்தார்கள். - அப்பொழுது மோசே ஆரோனை னோக்கி, யெகோவா என்னிடத்தில் வருகிறவர்கள் மத்தியில் நான் பரிசுத்தமுள்ளவரென்று மதிக்கப்படவும், சகலசனங்களுக்குமுன்பாக நான் மகத்துவமுள்ளவரென்று காணப்படவும், வேண்டுமென்னும் விஷயங்களைச்சொல்லியிருக்கிறாரென்றான். ஆரோன் பேசாமலிருந்தான். - பின்பு மோசே ஆரோனுடைய சிறியபிதா ஊசி யேலின் புத்திரராகிய மீஷாயேலையும் எலீதசாபானையும் வரவழைத்து நீங்கள்சமீபித்து வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தானத்துக்கு முன்னின்றும்பானயத்துக்குப்புறம்பேகொண்டு போங்கொன்றான். - மோசேசொல்லியபடி அவர்கள்சமீபித்துவந்து அவர்கள்தரித்திருந்த அங்கிகளோடும் அவர்களை யெடுத்துப் பானயத்துக்குப்புறம்பே கொண்டிப்போனார்கள். - பின்பு மோசே ஆரோனையும் அவன்புத்திரராகிய எலீயேசார் இதாமார் என்பவர்களுையும்கோக்கி, உங்களுக்கு மரணம்வராமலும், சமஸ்தசபையார்மேலுங்கோபமூளாமலும் இருக்கவேண்டுமெனில், உங்களைத் திறந்துகொண்டு வரவுப்படாது; உங்கள்வஸ்திரங்களைக் கிழிக்கவும்படாது; உங்கள் சகோதரராகிய இஸரவேல்குடும்பத்தார்யாவரும் யெகோவா எரியப்பண்ணின இந்தத்தகனிப்பினிமித்தம்புலம்புவார்களாக. - நீங்கள்சாவாதிருக்கவேண்டுமெனில், சபையின் ஆவாசவாசலை விட்டுப்புறப்படாதிருங்கள்: யெகோவாவின் அபிஷேகத்தை உங்கள்மேலிருக்கின்றதென்றான். அவர்கள் மோசேயின்சொற்படியேயேய்தார்கள்.

(26) அதி.ச.யெ. (26) அதி.அ.யெ. (26) ஏசா.10.யெ. எபி.உ.யெ. (26) அதி.க.க.யெ. (26) யாத்.உக.க.அ. (26) அதி.க. (உ) அதி.க.10.யெ. (உக) யாத்.உக.உச.உச. (உஉ) எண்.சு.உக. உபா.உக. (26) லூக்.உச.10. (உக) எண்.யெ.யெ. (உச) அதி.ச.ச. நியா.சு.உக. க.இரா.யெ.அ.க. உ.நாளா.எ.க. க.இரா.யெ.அ.க.க. உ.நாளா.எ.க. எஸ்ரு.க.யெ. - (யெ. அதி. க.) அதி.யெ.க. எண்.க.க.ச. க.நாளா.உச.உ. எண்.யெ.யெ. யாத்.க.யெ. (உ) எண். யெ.க. (உச) லூக்.எ.யெ. அபி.10.சு.க.யெ. (சு) யாத்.க.க. (உ) எண்.சு.சு.எ. உபா.க.க.க. எண்.யெ.உ.உ.சு. யோசு. எ.க. (எ) அதி.உக.யெ. யாத்.உச.சு.

அ பின்பு யெகோவா ஆரோனை கோக்கி,—
 க பரிசுத்தத்துக்கும் அபரிசுத்தத்துக்கும் சுசிக்கும்
 ய அசுசிக்கும் வேற்றுமைகாட்டவும்,—யெகோ
 வா மோசேயைக்கொண்டு இஸரவேல் சந்ததி
 யாருக்குச்சொன்ன விதிகள் யாவையும் அவர்
 களுக்குப் போதிக்கவும் வேண்டுமாதலால்,—
 யக நீயும் உன்னுடனேகூட உன் புத்திரருஞ்சாவா
 திருக்கவேண்டுமாகில், சபையின் ஆவாசத்திற்
 பிரவேசிக்கும் பொழுது, திராட்ச ரசத்தையும்
 எந்தமதுவையும் குடிக்கவேண்டாம்: இது உங்
 கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாயிருக்
 கக்கடவதென்றார்.

யஉ மோசே ஆரோனையும் உயிரோடிருந்த அவன்
 புத்திரராகிய எலீயேசார் இதாமார் என்பவர்களை
 யும் நோக்கி, நீங்கள் யெகோவாவுக்கு அக்
 கினியிலிடப்பட்ட நைவேத்தியங்களிற் சேஷ
 மான நைவேத்தியத்தையெடுத்து, புளிப்பில்லா
 தமாவுடன் வேதிகையின்சமீபத்திற் புசியுங்கள்:
 ய௩ அதுமிகவும் பரிசுத்தமுள்ளது.—யெகோவா
 வுக்கு அக்கினியிலிடப்படும் பலிகளுக்குள்ளே
 இது உனக்கும் உன் புத்திரருக்கும் ஏற்படுத்தப்
 பட்டபடியால் நீங்கள் பரிசுத்த ஸ்தானத்திலி
 ருந்து புசியுங்கள்: இப்படிக்கட்டளைபெற்றி
 யச ருக்கிறேன்.—இஸரவேல் சந்ததியாரிடம் ஸ்தோத்
 திர பலிகளில் அசைவாட்டின மார்புக்கண்ட
 மும், உயர்த்தின முன்னந்தொடையும், உனக்
 கும் உன்புத்திரருக்கும் ஏற்படுத்தப்பட்டபடி
 யால் நீயும் உன்னுடனே உன்புத்திரரும் புத்திரி
 களும் அவைகளைப் பரிசுத்தஸ்தானத்திற் புசிக்க
 யடு வேண்டும்.—மேலும் நிணமாகிய தகனபலியுட
 னேகூட அவர்கள் யெகோவாவின் சந்நிதி
 யில் அசைவாட்டும் நைவேத்தியமாக உயர்த்தும்
 முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்
 புக்கண்டத்தையும் கொண்டவருவார்களே: அ
 வைகன் யெகோவாவிதித்த பிரகாரம் நித்திய
 நியமப்படி உனக்கும் உன் புத்திரருக்கும் ஏற்ப
 டுத்தப்பட்டனவென்றான்.

யக பின்பு பிராயச்சித்த பலியாகிய வெள்ளாட்டுக்
 கடாவை மோசே குறிப்பாய்த்தேடினான்; அ
 தோ தகிக்கப்பட்டிருந்தது, ஆனபடியால் உயி
 ரோடிருந்த ஆரோனின் புத்திரராகிய எலீயே
 சார் இதாமார் என்பவர்கள்மேல் அவன்கோபங்
 யெ கொண்டி,—பிராயச்சித்தபலியை நீங்கள் பரிசுத்
 தஸ்தானத்திலே புசியாதிருந்ததென்ன; அதுமிக
 வும் பரிசுத்தமே; சபையின்பாவத்தைச் சமந்து
 தீர்ப்பதற்கு யெகோவா வின் சந்நிதியிற் பிரா
 யச்சித்தம் செய்யும்பொருட்டு அது உங்களுக்கு
 யஅ குக்கொடுக்கப்பட்டதே, பாருங்கள்.—அநினி
 ரத்தம் பரிசுத்த ஸ்தானத்துக்குள்ளே கொண்டு
 வரப்பட வில்லையே; நான் கட்டளையிட்டபடி

நீங்கள் அதைப்பரிசுத்தஸ்தானத்தில் எப்படியும்
 புசிக்க வேண்டுமென்றான்.—அப்பொழுது யுக
 ரோன் மோசேயைகோக்கி,கேளும்,அவர்கள்நங்
 கள் பிராயச்சித்தபலியையுந் தகனபலியையும்
 யெகோவா வின்சந்நிதியில்செலுத்தினார்கள்;
 இன்று எனக்கிப்படிநேரிட்டதே: இன்றுநான்
 பிராயச்சித்தபலியைப் புசித்துண்டானால் அது
 யெகோவா வின் பார்வையில் அங்கிகரிக்கப்
 படமா என்றான்.—மோசே அதைக்கேட்டபொ உயி
 ருது அமைதலாயிருந்தான்.

யக. அதிகாரம்.

க. போசனத்துக்குவிதிக்கப்பட்டும், விலக்கப்
 பட்டதுமாகிய மிருகசீவன்கள்: கூ, நீர்வாழ்வ
 ன்: ய௩, பட்சின்கள்: உக, ஊர்வன.

யெகோவா மோசேயையும் ஆரோனையும் க
 நோக்கி,—நீங்கள் இஸரவேல் சந்ததியாரிடத்தில் உ
 பூமியிலிருக்கிற சகலசெந்துக்களிலும் நீங்கள்
 புசிக்கத்தக்க மிருகங்களுக்குள்ளே,—இரைமீட்
 கிறவைகளும் இருபினவான குளம்புள்ளவைக
 ளுமாகிய மிருகங்களில் கவையடிமிருகங்கள்
 யாவையும்நீங்கள்புசிக்கலாம்.—இரைமீட்கிறவை
 ச களும் கவையடிமுள்ளவைகளுமாகிய அவைக
 ளில் ஓட்டகமானதுஇரைமீட்டாலும், அதற்கு
 இரண்டுபினவாயிருக்கிறகுளம்பில்லாதபடியால்
 அது உங்களுக்கு அசுசியாயிருக்கக்கடவது.—
 குழிமுயலானது இரைமீட்டாலும், அதற்கு இ
 ரண்டுபினவான குளம்பில்லாதபடியால் அது
 உங்களுக்கு அசுசியாயிருக்கக்கடவது.—முயலா
 கூ னது இரைமீட்டாலும் அதற்கு இரண்டுபினவா
 னகுளம்பில்லாதபடியால் அது உங்களுக்கு அசு
 சியாயிருக்கக்கடவது.—பன்றியினுடையகுளம்
 எ பு இருபினவுந் கவையடிமுமாயிருந்தாலும், இ
 ரைமீட்காதபடியால் அது உங்களுக்கு அசுசியா
 யிருக்கக்கடவது: இவைகளை நீங்கள் புசிக்க
 வேண்டாம்.—இவற்றின் மாமிசத்தைப்புசியாம
 அ லும், இவற்றின் பிணங்களைத்தொட்டாமலுயிருப்
 பீர்களாக: இவைகள் உங்களுக்கு அசுசியாயிருக்
 கக்கடவன.

கடல்களும் நதிகளுமாகிய நீர்நிலைகளிலுந்
 கூ சிறகுஞ்சிறகுமுள்ளவைகளயாவையும் நீங்கள்
 புசிக்கலாம்: நீர்வாழ்வனவாகிய இவைகளைப்பு
 சிக்கலாமே.—கடல்களும் நதிகளுமாகிய நீர்நிலை
 ய களில் நீந்துகிறவைகளும் நீந்தாதவைகளுமா
 யிருக்கிற பிராணிகளிற் சிறகுஞ் சிறகுயில்லா
 திருக்கிறவைக ளெவைகளோ அவைகள் உங்க
 ளுக்கு அரோசிகமாயிருக்கக்கடவன.—உங்களுக்
 யக கு அரோசிகமாவேயிருக்கவேண்டும்; அவை
 களுடைய மாமிசத்தைப் புசிக்கவேண்டாம்.—
 அவைகளின் பிணங்களும் அரோசிகமாயிருக்க
 யஉ வேண்டும். நீர்நிலைகளிலே சிறகுஞ் சிறகுயில்

(க) அதி.யக.சஎ. எரே.யடு.யக. (ய) உபா.உச.அ. நிதி.அ.உ.அ. மல்.உ.எ. (யக) எசேக்.சச.உக. லூக்.க.யடு. க.நீமோ.க.உ. தீத்.க.எ. (யஉ) யாத்.உக.உ. எண்.யஅ.க.ய. அதி.உக.உஉ. (யச) அதி.எ.க.க.ச. எண்.யஅ.யக. (யடு) அதி.எ.உக.க.ய.ச. (யக) அதி.க.க.யடு. (யஅ) அதி.க.க.ய. அதி.க.உச. (யக) அதி.க.அ.யஉ. எரே.சு. உய. ஒசே.க.ச. மல்.க.ய.ய௩ —(யக) அதி. உ.) உபா.யச.ச. அப்.ய.யஉ.யச. (எ) ஏசா.கடு.ச. (அ) ஏசா.கடு. யக. மத்.யடு.யக.உய. அப்.ய.யச.யடு. ரோ.யச.யச.யஎ. க.கொரி.அ.அ. கொலோ.உ.யக.உக. எபி.க.ய.

லாதயாவும் உங்களுக்கு அரோசிகமாயிருக்க வேண்டும்.

26 பறவைகளில் அரோசிக்கப்படத்தக்கவைகள் 26 இவைகளே,—கழுரும், கருடனும், கடலூராஞ் பிசி யும்,—பருந்தும், வல்லூற்றின் இனங்களும்,— 27 காகத்தின் இனங்களும், கூகையும், வவியானும், 28 செம்போத்தும்,—ஆள்காட்டியினங்களும், ஆந்தை 29 யும், சகோரப்பட்டியும், கோட்டானும்,—நீர்க் கோழியும், காரையும், பெரும்புள்ளும், கொக் 30 கும், இராசாளியினங்களும்,—புழுக்குற்றியும், து ரிஞ்சிலுமாகிய இவைகளைப்புகிக்கவேண்டாம்: 31 20 இவைகள் அரோசிகமானவைகள்.—நாலுகாலா கை நடக்கிறவைகளும் ஊர்கிறவைகளுமாயிருக் கிற பறவைகளையாவும், உங்களுக்கு அரோசிகமா யிருக்கவேண்டும்: பறவைகளில் இவைகள் அரோ 32 சிக்கப்படத்தக்கவைகள்.—தரையில் தத்துகிறதற் கு முழந்தாளின்மேலே தொடைகளுள்ளவைக 33 ளிலே,—வெட்டுக்கிளியினங்களையுஞ் சேலையா மென்னுங் கிளியினங்களையும், அர்கோலென் னுக்கிளியினங்களையும், ஆகாபு என்னுங்கிளியி னங்களையும், நீங்கன்புகிக்கலாம். நாலுகாலால்ந 34 டக்கிற பறவைகளாகிய இவைகளைநீங்கன்புகிக் கலாம்.—பறக்கிறவைகளில் நாலுகாலால்நடக்கிற மற்றையாவையும் உங்களுக்கு அரோசிகமாயிருக் 35 கவேண்டும்.—அவைகளாலே அசுசிப்பவீர்கள்: அவைகளின் பிணங்களைப் பரிசிக்கிறவனெவ ளோ, அவன்சாயங்காலபரியந்தம் அசுசிப்பட்டிரு 36 உடுப்பான்.—அவைகளின் பிணத்தை எடுத்துக்கொண் டபோனவனெவனோ அவன் தன்வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்: அவன்சாயங்காலபரியந்தம் 37 உசு அசுசிப்பட்டிருப்பான்.—விரிதல் நகங்களுள்ள வைகளாயிருந்தாலும், இருபினவான குளம்பில் லாமலும், இரையீட்காமலுமிருக்கிறிருக்கங்கள் யாவும், உங்களுக்கு அசுசியாயிருக்கவேண்டும்: அவைகளைப்பரிசிக்கிறவனெவனோ, அவன் அசு 38 சிசியாவான்.—நாலுகாலால் நடக்கிற செந்துக் கள் யாவற்றிலும் பாதமுழுவதும் பதியநடக்கிற செந்துக்கெனல்லாம், உங்களுக்கு அசுசியாயிருக் கவேண்டும்: அவைகளின் பிணங்களைப்பரிசிக்கி 39 ரவனெவனோ, அவன்சாயங்காலபரியந்தம் அசு 40 சிசிப்பட்டிருப்பான்.—அவைகளின் பிணத்தைச்சு மந்தவன் தன்வஸ்திரங்களைத்தோய்க்கவேண்டும்; சாயங்காலபரியந்தம் அசுசிப்பட்டிருப்பான்: இ 41 வைகளே உங்களுக்கு அசுசியாயிருப்பவைகள். 42 தரையில் ஊருகிற செந்துக்களில் பெருச்சா ளியும், எலியும்,—அரணியினங்களும், உடம்பும், ஒண்ணும், பல்லியும், நத்தையும், பச்சோந்தியுமா கிய இவைகளே உங்களுக்கு அசுசியாயிருக்க 43 வேண்டும்.—சகல ஊர்வனவற்றிலும் இவைக ளே உங்களுக்கு அசுசியாயிருக்கவேண்டும்: அவைகளிற்செத்ததைப் பரிசிக்கிறவனெவனோ அவ 44 னன் சாயங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான்.— 45 அவைகளிலொன்றுசெத்து மற்றொன்றின்மேல்

விழுந்தால் அது அசுசியாயிருக்கும். அதுமரத்தாற் செய்த எந்தப்பாத்திரமானாலும் வஸ்திரமானாலும் தோலானாலும் பையானாலும் வேலைசெய்கிறதற் கேற்ற எந்த ஆயுதமானாலும் சாயங்காலபரியந் தம் அசுசியாயிருக்கும்: அது தண்ணீரிற் போட 46 ப்படவேண்டும், பின்பு சுத்தமாகும்.—அவைகளி கூக லொன்று ஒரு மட்பாண்டத்துக்குள்ளே விழுந் தால், அதற்குள்ளிருக்கிறயாவும் அசுசிப்படும். அ 47 தையும் உடைப்பீர்களாக.—புகிக்கத்தக்கபோசன கூசு பதார்த்தத்தின்மேல் அந்தத்தண்ணீர்பட்டால், அ 48 துவும் அசுசியாயிருக்கும். குடிக்கத்தக்கஎந்தப்பா னமும் அப்படிப்பட்டபாத்திரத்தினாலே அசுசி யாகும்.—அவைகளின் பிணத்திலொன்று மற் றொ 49 றொன்றின்மேல் விழுந்தால், அதுவும் அசுசியாயிருக் கும்; அடுப்பானாலும், மட்பானானாலும், தகர்க்கப்படவேண்டும்: அவைகள் அசுசிப்பட் 50 டனவே; ஆகையால் அவைகள் உங்களுக்கு அசுசியாயிருக்கக்கடவன.—மிருந்தசலம் பொ 51 கூசு ருந்தியநீருற்றுக்கண்ணும் நீர்நிலைகளுமாத்திரஞ் சுத்தமாயிருக்கும்: அவைகளிலுள்ளபிணங்களைப் 52 பரிசிக்கிறவன், அசுசியாவான்.—அவைகளின் கூசு பிணத்திலொன்றுவிதைக்கிறதற்கேற்ற தானியத் தின்மேல்விழுந்தால், அது அசுசியாயிருக்கும்.— 53 தண்ணீர்வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் கூசு விழுந்தால், அப்பொழுது அதுவுழங்களுக்கு அசுசியாயிருப்பதாக.—உங்களுக்கு ஆகாரத்துக் 54 கூக கான மிருகஞ்செத்தால் அதின் பிணத்தைப்பரி சிக்கிறவன், சாயங்காலபரியந்தம் அசுசிப்பட் 55 டிருப்பானாக.—அதினுடலைப் புகித்தவன் தன் சயி வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்; அவன்சா யங்காலபரியந்தம் அசுசிப்பட்டிருப்பானாக. அ 56 தினுடலையெடுத்துக்கொண்டு போகிறவனுந்தன் வஸ்திரங்களைத்தோய்க்கக்கடவன்; அவனுஞ்சா யங்காலபரியந்தம் அசுசிப்பட்டிருப்பானாக.— 57 தரையில் ஊருகிற எதுவும், உங்களுக்கு அரோ சசு சிகமாயிருக்கவேண்டும்; அதைப்புகிக்கவேண் டாம்.—தரையில் ஊருகிற சகலத்திலும் வயிற்றால் 58 ஊருகிறயாவையும், நாலுகாலாலேநடக்கிறயா வையும், அநேகங்கால்களுள்ளயாவையும், நீங் கன்புகிக்கவேண்டாம்: அவைகள் அரோசிகமான 59 வைகள்.—அசுசியாகும்படி ஊருகிற எந்தச்செற் சக 60 துக்களினாலும், உங்களை அரோசிகமாக்காமலும், அவைகளால் அசுசிப்பட்டாமலுமிருப்பீர்களாக.— 61 நானேயுங்கள் தேவனாகிய யெகோவா; நா சசு னே பரிசுத்தர். ஆகையால்தரையில் ஊருகிற எந் தச் செந்துக்களினாலும், நீங்களுங்களை யசுசிப் 62 படுத்தாமல் உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு பரிசுத்தராயிருப்பீர்களாக: நான் உங்களுக்கே 63 தேவனாகும்படி உங்களை எகிப்துதேசத்தினின் றும்புறப்படச்செய்த யெகோவா.—நானேபரி சரு 64 சுத்தர்; ஆகையால் நீங்களும்பரிசுத்தராயிருப்பீர் களாக.—சுசிக்கும், அசுசிக்கும், புகிக்கப்படத் 65 சசு தக்கசெந்துக்களுக்கும், புகிக்கப்படத்தகாதசெந்

(22) மத்த.கூ.ச. (கூக) அதி.கூ.உஅ. (சய) அதி.யெ.யடு. (சச) யாத்.யகூ.க. க.தெச.ச.எ. க.பேதுரு.க.யடு.யகூ. யாத்.க.எ.

துக்களுக்கும், வேற்றுமையைக்காட்டும்படி,—
சுஎ யிருக்கத்தூக்கும், பறவைகளுக்கும், சுவத்தில் நீர்
துகிற சகலசீவசெந்துக்களுக்கும், பூமியின்மேல்
ஊருகிற எந்தச்சீவனுக்குமேற்ற விதிஇதுவே
யென்றுசொல்லென்றார்.

52. அதிகாரம்.

பிரசவத்தின்பின்சுகிசெய்தலும் அக்காலத்திற் பவியிடுதலும்.

பின்னும் யெகோவா மோசேயைநோக்கி,—
2 நீ இஸரவேல்சந்தியாரிடத்தில் ஒருஸ்திரிகருப்
பவதியாகி ஆண்பின்னோபெற்றால், அசுகியினிமித்
6 தம் நுதுவதியைப்போல் ஏழுநாள அசுகியாயி
ருக்கக்கடவன்.—எட்டாந்நினத்தில் அந்தப்பிள்
8 னோதன் அக்கிரசருமத்தில் விருத்தசேதனம்பண்
சு ணப்படவேண்டும்.—பின்பு அவள் முப்பத்து
மூன்றுநாளவரைக்கும் உதிரசுகியினிலைமையிலி
ருப்பானாக. சுகிக்கேற்றினங்கள் நிறைவே
றுமளவும், எந்தப்பரிசுத்தவஸ்துவையும் பரிசிக்க
9 வும், பரிசுத்தஸ்தானத்திற் பிரவேசிக்கவும்வேண்
டு டாம்.—பெண்பிள்ளையைப் பிரசவித்தால் நுது
வதியைப்போல் இரண்டுவாரம் அசுகியாயிருந்
து, பின்பு தன்னுதிரசுகியினிலைமைக்கேற்க அ
சு துபத்தாறு நாளிருக்கக்கடவன்.—புத்திரன்பொ
ருட்டாவது, புத்திரியின்பொருட்டாவது, அவ
ருடைய சுகிக்கேற்றினங்கள் நிறைந்தபின்பு
அவன் தகனபலிக்காக ஒருவருஷத்தாட்டுக்குட்
டிமையையும், பிராயச்சித்தபலிக்காக மாடப்புறக்
குஞ்சுகளிலாவது, மணிப்புறக்களிலாவது ஒன்
றையுஞ்சபையின் ஆவாசவாசலில் ஆசாரிய
எ னிடத்துக்குக்கொண்டெவரக்கடவன்.—அதை அ
வன் யெகோவாவின் சந்நிதியில் பலியிட்டு
அவளுக்குப் பிராயச்சித்தஞ்செய்வானாக; அப்
பொழுது தன்னுதிர ஊறலின் அசுகிநீங்கிச் சுகி
யாவான்: இதுவே புத்திரினையாகிலும் புத்திரி
யையாகிலும் பிரசவித்தவனைக்குறித்துச் சொல்
அ வியகட்டனை.—ஆட்டுக்குட்டி கொண்டெவரமு
டியாதிருந்தால், அவளிரண்டு மணிப்புறக்களை
யாவது இரண்டு மாடப்புறக்குஞ்சுகளையாவது
ஒன்றைத்தகனபலியாகவும் மற்றொன்றைப் பிரா
யச்சித்தபலியாகவுங்கொண்டெவரக்கடவன்: ஆசா
ரியன் அவளுக்குப் பிராயச்சித்தம் பண்ணக்கட
வன், அப்பொழுது அவன் சுகியாவானென்று
சொல்லென்றார்.

53. அதிகாரம்.

குஷ்டரோகத்தை நிர்ணயிப்பதற்கு அதன்குணங் குறியும் அதன் விதியுக்கூறல்.

பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோ
2 னையும்நோக்கி,—ஒரு மனிதனுடைய சரீரத்தின்
மேல் குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பா
வது அசுரவது வெள்ளைப்படலமாவது உண்
டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்தி

லாகிலும் ஆசாரியராகிய அவன் புத்திரரிலொ
ருவனிடத்திலாகிலும் கொண்டெவரப்படக்கட
வன்.—அப்பொழுது ஆசாரியன் அவன் சரீரத்
6 தின்மேலிருக்கிற வியாதியைப் பார்க்கவேண்
டும். வியாதியிருக்குமிடத்தில் மயிர்வெளுத்தி
ருந்தாலும், வியாதியாயிருக்கிற இடம் அவனு
டைய மற்றைச்சரீரத்தோலிலும் அதிக பள்ள
மாய்க் காணப்பட்டாலும், அது குஷ்டரோக
மென்றறிந்து அவனைப்பார்த்தஆசாரியன் அவன்
சு அசுகியுள்ளவனென்று தீர்க்கக்கடவன்.—அவ
னுடைய சரீரத்தின்மேல் வெள்ளைப்படலமிருந்
தாலும், அவ்விடம் அவனுடைய மற்றைத்தோலி
லும் அதிகபள்ளமாயிராமலும், அதின்மயிர்வெள்
8 னையாகாமலுமிருந்தால், ஆசாரியனவனைஏழுநா
ளடைத்துவைப்பானாக,—ஏழாம்காளிலே அவ
9 னைப்பார்த்து, தன்பார்வைக்குத்தோலிலே வியா
தி அதிகப்படாமல் நிற்கக்கண்டால், ஆசாரியன்
அவனை இரண்டாந்தரமும் ஏழுநாளடைத்து
வைக்கவேண்டும்.—இரண்டாந்தரம் ஏழாம்கா
சு ளில் அவனைப்பார்த்து, தோலில் வியாதி அதிகப்
படாமல்சுருகியிருக்கக்கண்டால், அவனைச்சுத்
தமுள்ளவனென்று ஆசாரியன் தீர்க்கக்கடவன்:
அது அசுறு: அவன் தன்வஸ்திரங்களைத்தோய்த்துச்
சுகியாயிருப்பானாக.—தன்னைச்சுகியுள்ளவனென்
எ றுதீர்மானம்பண்ணுகிறதற்கு அவன் தன்னை ஆசா
ரியனுக்குக் காண்பித்தபின்பு அசுறு தோலிலே
மேன்மேலும் அதிகப்பட்டிருந்தால், அவன் தி
ரும்பவும் ஆசாரியனுக்குத் தன்னைக்காண்பிக்க
வேண்டும்.—அப்பொழுது அசுறு தோலிலே அ
அ திகரித்ததென்று ஆசாரியன்கண்டால், அவனை
அசுகியுள்ளவனென்று தீர்க்கக்கடவன்: அது
குஷ்டரோகம்.—குஷ்டரோகம் ஒரு மனிதனுக்
க கிருந்தால், ஆசாரியனிடத்திற்குக்கொண்டெவரப்
படவேண்டும்.—அப்பொழுது ஆசாரியன் அவ
5 னைப்பார்த்துத் தோலிலே வெண்மையான தடிப்
பிருக்கவும் அது மயிரை வெண்மையாக மாறப்
பண்ணவும், அந்தத்தடிப்புள்ள இடத்தில் தசை
வெளிப்பட்டிருக்கவுங்கண்டால், அது அவனு
டைய சரீரத்திலுள்ள நெடுநாளைக்குஷ்டம்.—
அவன் அசுகியுள்ளவன்; ஆதலால் ஆசாரியன் அ
யக வலையைடைத்துவையாமல், அசுகியுள்ளவனென்
று தீர்க்கக்கடவன்.—ஆசாரியன்பார்க்கிற இடங்
யெ களெங்கும் தோலிலே குஷ்டத்தொன்றி அவ்வி
யாதியுள்ளவனுடைய தலைதொடங்கிக் கால்மட்
டும் முழுத்தோலையும் மூடிக்கொண்டிருக்கக்கண்
டால்,—குஷ்டம் அவனுடைய சரீரமுழுவதை 53
யும் மூடிக்கொண்டிருக்கிறபடியினால், ஆசாரி
யன் அவனைச்சுத்தமுள்ளவனென்று தீர்க்கக்கட
வன்: அவனுடம்பெல்லாம் வெண்மையாய் மா
றிப்போனபடியால் அவன் சுத்தமுள்ளவன்.—
மாமிசமும் வெளிப்பட்டதாக அவனிர்காணப் யச
பட்டால் அவன் அசுகியுள்ளவன்.—ஆதலால் 50

(சஎ) அதி. 5.க.—(52. அதி. 2.) லூக். 2. 22. (க) ஆதி. யெ. 52. லூக். க. 10. லூக். 2. 23. யோவா. 6. 22, 23. (சு) லூக். 2. 22. (அ) அதி. 6. 6. லூக். 2. 23. அதி. ச. 23.—(53. அதி. 2.) உபா. யெ. 4. க. லூக். யெ. யெ. (5) உ. இரா. 12. 21. உ. நானா. 2. ச. 25.

வெளிப்பட்ட அந்த மாயிசத்தை ஆசாரியன் காணும்பொழுது, அவனை அசசியுள்ளவனென்று தீர்க்கக்கடவன்: வெளிப்பட்டமாயிசம் அசசியுள்ளவன்: அது குஷ்டம்.—அவ்வது வெளிப்பட்ட மாயிசம் மாறி வெண்மையாய்ப்போனால், அவன் ஆசாரியனிடத்துக்குவரவேண்டும்.—ஆசாரியன் அவனைப்பார்த்து வியாதிபுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், அவனைச் சசியுள்ளவனென்று தீர்க்கக்கடவன்: அவன் ஆசாரியன்.—அன்றியுஞ்சீர்த்தில் பருஷ உண்டாகிச்சொஸ்தமாய்ப்போனபின்பு,—அவ்விடத்தில் ஒரு வெள்ளைத்தடிப்பாவது, சிவப்புக் கலந்த வெள்ளைப்படலமாவது உண்டாகால், ஆசாரியனுக்குக்காண்பிக்கவேண்டும்.—ஆசாரியன் அதைப்பார்த்து, அவ்விடம் மற்றைத்தோலிலுந் தாழ்ந்திருக்கவும் அதினுடையமயிர் வெண்மையாய் மாயிருக்கவுக்கண்டால், ஆசாரியன் அவனை அசசியுள்ளவனென்றுதீர்க்கவேண்டும்: அது பருவிலெழும்பினகுஷ்டம்.—ஆசாரியன் அதைப்பார்த்து அதிலேமயிர்வெள்ளையாகாமலும் அவ்விடம் மற்றைத்தோலிலுங்குழிந்திராமலுஞ் சருங்கியிருக்கின்றதென்று கண்டானேயாகில், அவனை ஏழுநாளடைத்து வைக்கவேண்டும்:—அது தோலில் மேன்மேலும் பெருகியிருக்கக் கண்டால், அவனை அசசியுள்ளவனென்று தீர்க்கக்கடவன்: அது குஷ்டரோகம்.—அந்த வெள்ளைப்படலம் அதிகப்படாமல்,அது அவ்வளவில் கின்றதாகில் அது பருவின் தழும்பாயிருக்கும்; ஆகையால் ஆசாரியன் அவனைச் சசியுள்ளவனென்று தீர்க்கக்கடவன்.—ஒருவனுடைய சீர்த்தின்மேலே நெருப்புப்பட்டதினாலே வெந்து அந்தவேக்காடு ஆறிப்போனவிடத்தில் சிவப்பான அவ்வது வெண்மையான படலமுண்டாகினால்,—ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்: அந்தப்படலத்தில் மயிர்நிறம் மாறி வெண்மையாயிருக்கவும் அவ்விடத்துத்தோல் மற்றைத்தோலிலுங் குழிந்திருக்கவுக்கண்டால், அது குட்டினாலெழும்பினகுஷ்டம்,ஆகையால்ஆசாரியன் அவனை அசசியுள்ளவனென்று தீர்க்கக்கடவன்: அது குஷ்டரோகம்.—ஆசாரியன் அதைப்பார்க்கிற பொழுது, படலத்தில் வெள்ளையிரில்லையென்றும் அது மற்றைத்தோலிலுங்குழிந்திராமற்சருங்கியிருக்கிறதென்றற்கண்டானேயாகில்,அவனை ஏழுநாளடைத்துவைக்கவேண்டும்.—ஏழாம் நாளில் அவனைப்பார்த்து அது தோலிலேமேன்மேலும் பெருகியிருக்கக் கண்டால், ஆசாரியன் அவனை அசசியுள்ளவனென்று தீர்க்கக்கடவன்: அது குஷ்டரோகம்.—படலமானது தோலிலேபெருகாமல்அவ்வளவில்லின்று சற்றே கருமைகொண்டிருக்கக்கண்டால், அது குட்டினாலுண்டான தழும்பு. ஆதலால் ஆசாரியன் அவனைச்சசியுள்ளவனென்று தீர்க்கக்கடவன்: அது குட்டினால் அவ்வந்த வேக்காடு.—ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரிக்காகிலுந்தலையிலாவது, தாடியிலாவது ஒருவிலேயாதிபுண்டானால்,—ஆசாரியன் அதைப்பார்த்து

அவ்விடம் மற்றைத்தோலிலும் பள்ளமாயிருக்கவும் அதில்மயிர் பொன்னிறமும் மென்மையுமாயிருக்கவுக்கண்டால், ஆசாரியன் அவர்களையசசியுள்ளவர்களென்று தீர்க்கக்கடவன்: அது தலையிலுந் தாடியிலுமுண்டாகிற சொறிக்குஷ்டம்.—ஆசாரியன் அந்தச் சொறிக்குஷ்டத்தைப்பார்க்கிற பொழுது,அவ்விடம் மற்றைத்தோலிலும்பள்ளமாய்த்தோன்றாமலும் அதிலேகறுத்தமயிரில்லாமலுமிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைக்கவேண்டும்;—ஏழாம்நாளில் ஆசாரியன் அந்த வியாதியைப்பார்க்கக்கடவன்; அந்தச்சொறியதிகரியாமலும்,அதில் பொன்னிறமயிரில்லாமலும் அவ்விடம் மற்றைத்தோலிலும் அதிகபள்ளமில்லாமலுமிருக்கக் கண்டால்,—அந்தச் சொறியுள்ளஇடந்தவிர மற்றையாவையும் அவன்சிறைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு ஆசாரியனிரண்டாந்தரம் அவனை ஏழுநாளடைத்துவைத்து;—ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப்பார்க்கிற பொழுதுசொறிதோலில்அதிகரியாமலும் அவ்விடம் மற்றைத்தோலிலும் பள்ளமில்லாமலுமிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைச்சசியுள்ளவனென்றுதீர்க்கக்கடவன்: அவன் தன்வஸ்திரங்களைத்தோய்த்தபின்பு சசியுள்ளவனுயிருப்பான்.—இப்படி அவன் சசியுள்ளவனுயின்பு அந்தச் சொறிதோலிலே மேன்மேலும் பெருகினால்,—ஆசாரியன் அவனைப்பார்க்கக்கடவன்; சொறி தோலில் அதிகப்பட்டிருக்கக்கண்டால், அப்பொழுது மயிர் பொன்னிறமா அல்லவாவென்று ஆசாரியன்விசாரியாமல் அவன் அசசியுள்ளவனென்று தீர்ப்பானாக.—அவனுடைய பார்வைக்கு அந்தச்சொறிக்கியிருக்கவும் அதில் கறுத்தமயிர் முளைத்திருக்கவுக்கண்டால், சொறி சொஸ்தமாயிற்றென்றும், அவன் சசியுள்ளவனென்றும், ஆசாரியன் அறிந்து அவனைச்சசியுள்ளவனென்று தீர்க்கக்கடவன்.—ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரிக்காகிலும் சீர்த்தின்மேல்வெண்மையான புள்ளிகளுண்டாயிருந்தால்,—ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்களுடைய சீர்த்தின்மேலே சற்றேவெண்மைகுன்றிய புள்ளிகளிருந்தால், அவைதோலிலெழும்புகிறவெள்ளைத்தேமல்: அவர்கள் சசியுள்ளவர்கள்.—ஒருவனுடைய தலையிர் அற்றால், அவன் மொட்டையன்: அவன் சுத்தமுள்ளவன்.—அவனுடைய சகமுன்னந்தலையிர் அற்றால் அவன் அரைமொட்டையன்: அவனுக்கு சுத்தமுள்ளவன்.—மொட்டையன் தலையிலாவது அரைமொட்டையன் தலையிலாவது சிவப்புக் கலந்த வெண்மையானபடலமுண்டானால்அது அவற்றிலேயெழும்புகிறகுஷ்டம்.—ஆசாரியன் அவனைப்பார்க்கிறபொழுது அவனுடைய மொட்டையன் தலையிலாவது அரைமொட்டையன் தலையிலாவதுமற்ற அக்கங்களின்மேலுண்டாகுங் குஷ்டத்தைப்போலச் சிவப்புக் கலந்த வெண்மையான வீக்கமிருக்கக்கண்டால்,—அவன் குஷ்டரோகி அவன் அசசியுள்ளவன். ஆசாரியன் அவனை அசசியுள்ளவனென்றேதீர்க்கக்கட

வன்: அந்தவியாகி அவனுடையதலையிலுள்ளது. -
 சடு அந்தக் குஷ்டரோகத்தையடைந்தவனுடையவ
 ஸ்திரர்கள் கிழித்துப்போடப்படவும்; அவனு
 டையதலையிறந்திருக்கவும்; அவன் தந்தாடியை
 மூடிக்கொண்டிருக்கவும் “அசசி அசசி” என்று
 சசு சத்தமிடவும்வேண்டும்.—அந்த வியாகி அவனி
 டத்திலிருக்கும் நாள்வரைக்கும் அசசியுள்ளவ
 ளை எண்ணப்படக்கடவன்: அவன் அசசியுள்
 ளவன்; ஆகையால் தனியே குடியிருக்கக்கட
 வன், அவனுடைய வாசஸ்தானம் பாளயத்துக்
 சஎ குப்புறம்பேயிருக்கவேண்டும்.—ஆட்டு மயிராலா
 ன வஸ்திரத்திலாவது, சணல்தூலாலான வஸ
 சஅ திரத்திலாவது,—சணல்தூலும் ஆட்டு மயிருஞ்
 சேர்ந்தபாலாவது, உண்டைதூலாவது, ஒரு
 தோலாவது, தோலிறைசெய்த பதார்த்தத்தி
 லாவது, குஷ்டமாசு உண்டாகுங் காலத்தில்,—
 சக வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாலிலாவது,
 உண்டைதூலிலாவது, தோலிறைசெய்த பதார்த்
 தத்திலாவது, மாசுகொஞ்சும் பச்சையாய், அல்ல
 துசிவப்பாய்த்தோன்றினால், அதுகுஷ்டம்: அதை
 டுய ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.—ஆசாரி
 யன் அதைப்பார்த்து ஏழுநாளடைத்துவைக்க
 டுக வேண்டும்,—ஏழாம்நாளிலே அதைப்பார்க்கும்
 பொழுது வஸ்திரத்திலாவது, பாலிலாவது, உண்
 டைதூலிலாவது, தோலிலாவது, தோலிறைசெய்
 த பதார்த்தத்திலாவது, அது அதிகப்பட்டிருக்கக்
 கண்டால், அது அரிகுஷ்டம்: அது அசசியுள்ள
 டுஉது.—அந்தமாசு இருக்கிற ஆட்டு மயிரையாவது,
 சணல்தூலாற்செய்த வஸ்திரத்தையாவது பாவை
 யாவது, உண்டைதூலையாவது, தோலிறைசெய்
 த பதார்த்தத்தையாவது, எரிக்கக்கடவன்: அது
 அரிக்கிற குஷ்டம் ஆகையால் அக்கினியிறை
 டுக சுட்டெரிக்கப்படவேண்டும்.—வஸ்திரத்திலாவ
 து, பாலிலாவது, உண்டைதூலிலாவது, தோலி
 றைசெய்த பதார்த்தத்திலாவது, அந்தமாசு அதி
 கப்படவில்லையென்று ஆசாரியன் கண்டால்,—
 டுச அப்பொழுது ஆசாரியன் வியாகியையுடைய
 பொருளைக்கழுவுச்சொல்லி இரண்டாந்தரம் ஏழு
 டுநாளடைத்துவைப்பானாக;—அது கழுவப்பட்ட
 பின்பு அதைப்பார்க்கக்கடவன். அந்தமாசுமாற
 மலும் அதிகப்பட்டாமலுமிருக்கக்கண்டால், அது
 அசசியுள்ளது; அக்கினியிறை அதைச் சுட்டெ
 ரிக்கவேண்டும்; அது அவ்வஸ்திரத்தினுடைய
 உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் உருவ அரிக்க
 டுகும்.—சமுஷப்பட்டபின்பு அதுகுறையுற்றென்
 து ஆசாரியன்கண்டானையாகில், அதை வஸ்தி
 ரத்திலாவது, தோலிலாவது, பாலிலாவது, உண்
 டை தூலிலாவது, இராதபடிக்கு எடுத்துப்போ
 டுஎ டவேண்டும்.—அதன் பின்னும் வஸ்திரத்திலா
 வது, பாலிலாவது, உண்டைதூலிலாவது, தோ
 லிறை செய்தபதார்த்தத்திலாவது, காணப்பட்
 டால், அதுபெருகுறியுது: அது அக்கினியிறை

சுட்டெரிக்கப்படவேண்டும்.—வஸ்திரமாவது, டுஅ
 பாவாவது, உண்டைதூலாவது, தோற்பதார்த்தமா
 வது, கழுவப்பட்டபின்பு அந்தமாசு அதைவிட்
 டிப்போனதானால் இரண்டாந்தரம் கழுவப்பட
 வேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருக்கும்.—
 ஆட்டெமயிராலாகிலும் சணல்தூலாலாகிலும் டெய் டுக
 தவஸ்திரத்தையாவது, பாவையாவது, உண்டை
 தூலையாவது, தோற்பதார்த்தத்தையாவது, சசியா
 கவாகிலும், அசசியாகவாகிலுநீர்க்கிறதற்கு, அ
 தினுடைய குஷ்டவியாகிக்கேற்ற விதியிதவே
 யென்றார்.

ஓச. அதிகாரம்.

க. குஷ்டத்தைச்சசியெய்வதற்கு விதியும் பிராயச்
 சித்தமும்: கூக. வீட்டுக்குஷ்டத்தின் குறி நிண்
 ணயம்: சஅ. வீட்டுக்குஷ்டத்தைச் சசியெய்வ
 தற்கு விதியும் பிராயச்சித்தமும்.
 பின்னும் யெகோவா மோசேயைநோக்கி,—
 குஷ்டரோகியின் விதியாவது: அவன் சசியா
 கும்படி ஆசாரியனிடத்திற்கொண்டெவரப்படுந்
 தினதில்,—ஆசாரியன் பாளயத்திற்குப்புறம்பே
 டுபோய்க்குஷ்டரோகியுடையகுஷ்டவியாகிசொ
 ள்தமாயிறென்று கண்டால்,—சசியாகும்படி
 சவந்த அவனுக்காக உயிரோடிருக்கு சசியான
 இரண்டு குருவிகளையும், ஏரஸ் கட்டையையும்,
 சிவப்புதூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக்
 கட்டையிடக்கடவன்.—பின்பு ஆசாரியன் அந்
 டுதக்குருவிகளிலொன்றை ஒரு மட்பாண்டத்தி
 லுள்ள ஊற்றுநீர்மேலே கொல்லச்சொல்லி,—
 உயிருள்ளகுருவியையும், ஏரஸ் கட்டையையும்,
 சிவப்புதூலையும், ஈசோப்பையுமெடுத்துக்கொண்
 டு, அவைகளையும் உயிருள்ள குருவியையும்ஊற்
 து நீர்மேலேகொல்லப்பட்ட குருவியினிரத்
 தத்தில்தொய்த்து,—குஷ்டம் நீங்கச்சசியெய்யப்
 எபடுபவன்மேல் ஏழுதார்த்தெளித்து, இப்படி அ
 வனைச் சசியெய்தப்பின்பு உயிருள்ள குருவியை
 வெளியிலே வீட்டுவிடக் கடவன்.—சசியெய்
 யப்படுகிறவன் தன் வஸ்திரங்களைத்தொய்த்துத்
 தன் மயிர்முழுவதையுஞ்சிரைத்துத் தான்சசியா
 கும்படி, சலத்தில் ஸநானம்பண்ணிப் பின்பு பு
 ளுளயத்திற்பிரவேசித்துத் தன்சுடாரத்துக்குப்புறம்
 பே ஏழுநாள்தங்கி,—ஏழாம்நாளிலே தந்தலை
 கயையுந்தாடியையும் புருவங்களையுந் தன்னுடை
 யமற்ற மயிர்யாவையுஞ்சிரைத்து, தன்வஸ்திரங்க
 னைத்தொய்த்து சலத்தில் ஸநானம்பண்ணவேண்
 டும்: அப்பொழுது சசியாவான்.—எட்டாம் நா
 டுளில் அவன் குற்றமற்ற இரண்டு ஆட்டுக்குட்
 டிகளையும், குற்றமற்ற ஒருவருஷத்துப் பெண்
 னைட்டுக் குட்டியையும், கைவேத்தியத்திற்கு எ
 ண்டெணையிற்பிசைந்த ஒரு வபாவில்பத்திலுண்டு
 பங்குமாவையும், ஒருலோகக் கெண்ணெயையுங்
 கொண்டெவரக் கடவன்.—சத்தியெய்கிற ஆசாரி யெ
 யன் சுத்திரிக்கப்படும் மனிதனை அவைகளு

(சடு) எசேக்.உச.யெ.உஉ. மீகா.கூ.ஏ. புல.ச.யெ. (சசு) உ.இரா.எ.கூ. உ.இரா.யெ.டு. லூக்.யெ.யெ. (டுக) அதி.
 யச.சச.—(யச. அதி. உ.) லூக்.டு.யெ.யச. லூக்.யெ.யச. (ச) எபி.கூ.யெ. சங்.டுக.எ. (எ) எபி.கூ.யெ. உ.இரா.
 டு.யெ.யச. (ய) மத்.அ.ச. மாற்.க.சச.

டன் சபையின் ஆவாசவாசலில் யெகோவா ஸ்வீன் சந்நிதியில்விட்டு,—பின்பு ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப்பிடித்து அதையும், அந்த ஒரு லோக்கெண்ணெயையும், குற்றநிலிவீர்த்திக்காகக் கொண்டுவந்து யெகோவாவின்சந்நிதியில் அசைவாட்டப்படும் கைவேத்தியமாக அசைவாட்டி,—பரிசுத்தஸ்தானத்தில் பிராயச்சித்தபலிக்கும் தகனபலிக்கும் ஏற்றவைகளைக் கொல்லுமிடத்தில் அந்த ஆட்டுக்குட்டியைக்கொல்லக்கடவன்; குற்ற நிலிவீர்த்திபலி பிராயச்சித்தபலியைப்போல் ஆசாரியனுக்குரித்தாகும்: அது மிகவும் பரிசுத்தமுள்ளது.—அன்றியும் அந்தக் குற்றநிலிவீர்த்திபலியினிரத்தத்தில் கொஞ்சத்தை ஆசாரியனெடுத்துச் சரிசெய்யப்படுகிறவனுடைய வலதுகாதின மடவிலும், அவனுடைய வலதுகையின்பெருவிரலின்மேலும், வலதுகாலின்பெருவிரலின்மேலும் பிடித்து,—பின்பு அந்த ஒருலோக்கெண்ணெயில் கொஞ்சத் தன்னிடது உன்னங்கையில்வார்த்து,—புக தன்னிடதுகையிலுள்ள அந்த எண்ணெயில் தன் வலதுகையின்விரலைத்தோய்த்துத் தன்விரலினால் ஏழுதரம் அந்த எண்ணெயிலெடுத்து யெகோவாவின் சந்நிதியிலேதெளித்து, —தன்னுள்ளங்கையில்விருக்கிற எண்ணெயிற் சேஷத்தைச் சரிசெய்யப்படுபவனுடைய வலதுகாதினமடவிலும், அவனுடைய வலதுகையின் பெருவிரலின்மேலும்வலதுகாலின்பெருவிரலின்மேலும், குற்றநிலிவீர்த்திபலியினிரத்தத்தின் மேலிட்டு, —தன்னுள்ளங்கையில்யிருக்கிற எண்ணெயைச் சரிசெய்யப்படுபவனுடைய தலையில்வார்க்கக்கடவன்: இப்படி ஆசாரியன் யெகோவாவின் சந்நிதியில் அவனுக்குப்பிராயச்சித்தஞ் செய்யவேண்டும்.—ஆசாரியன் பிராயச்சித்தபலியையுஞ் செலுத்திச்சரிசெய்யப்படுபவனுடைய அசரிசீர்க் அவனுக்குப்பிராயச்சித்தஞ்செய்து; பின்பு தகனபலியைக் கொல்லவேண்டும், —ஆசாரியன் தகனபலியையும் கைவேத்தியத்தையும், வேதிகையின்மேல் ஏற்றக்கடவன்: இப்படி ஆசாரியன் அவனுக்குப் பிராயச்சித்தஞ் செய்யவேண்டும்: அப்பொழுது உக அவன் சரியாவான்.—அவன் இப்படிச்செய்யத்திராணியில்லாமல் தரித்திரனாயிருந்தால், அவன் தனக்குப் பிராயச்சித்தஞ் செய்யும்படி அசைவாட்டப்படும்பொருட்டு, குற்றநிலிவீர்த்தி பலிக்கு ஒரு ஆட்டுக்குட்டியையும், கைவேத்தியத்துக்கு எண்ணெயிற் பிசைந்தமாலிற் பத்திலொரு பங்கையும், ஒரு லோக்கெண்ணெயையும், தன் உக திராணிக்குத் தக்கபடி, —மணிப்புறக்களிலாவது, மாடப் புறக்களிலாவது, ஒன்று பாவபிராயச்சித்தபலிக்கும், மற்றொன்று தகனபலிக்கு உக மாக, இரண்டையும்வாங்கி, —தன்னைச்சரிசெய்யும்பொருட்டு எட்டாம் நாளில்சபையின் ஆவாசவாசலில் யெகோவாவின் சந்நிதியில் ஆசாரியனிடத்துக்குக்கொண்டுவரவேண்டும்.—அப்

பொழுது ஆசாரியன் குற்றநிலிவீர்த்தி பலிக்குரிய ஆட்டுக் குட்டியையும் அந்த ஒரு லோக்கெண்ணெயையும்வாங்கி, யெகோவாவின் சந்நிதியிற் அசைவாட்டி, —குற்றநிலிவீர்த்திபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக்கொண்டு குற்றநிலிவீர்த்திபலியினிரத்தத்திற் கொஞ்சமெடுத்துச்சரிசெய்யப்படுபவனுடைய வலதுகாதினமடவிலும், வலதுகையின் பெருவிரல்மேலும், வலதுகாலின்பெருவிரல்மேலும், —அந்த எண்ணெயிற் கொஞ்சம் தன்னிடதுகையில்வார்த்து, —தன்னிடதுகை உகையில் வார்க்கப்பட்ட அந்த எண்ணெயில் தனது வலதுவிரலைத்தோய்த்து, யெகோவாவின் சந்நிதியில் ஏழுதரத்தெளித்து; —தன்னுள்ளங்கையில் உக விருக்கிற எண்ணெயிற் கொஞ்சத்தைச் சரிசெய்யப்படுபவனுடைய வலதுகாதினமடவிலும், வலதுகையின் பெருவிரல்மேலும், வலதுகாலின்பெருவிரல்மேலும், குற்றநிலிவீர்த்திபலியினிரத்தமிட்டிருக்கிற இடத்திலிட்டு, —தன்னுள்ளங்கையில்விருக்கிற யிருக்கிற எண்ணெயைச் சரிசெய்யப்படுபவனுடைய தலையின்மேலே யெகோவாவின் சந்நிதியில் அவனுக்குப்பிராயச்சித்தஞ் செய்யும்படி தடவி, —பின்பு அவன் தன் திராணிக் குத்தக்கபடி மணிப்புறக்களையாவும், மாடப் புறக்குஞ்சுக்களையாவும் கொண்டுவந்து, —அவைகளிலொன்றைப்பிராயச்சித்தபலியும், மற்றதைத்தகனபலியுமாகி கைவேத்தியத்துடனே செலுத்தக்கடவன்: இப்படியே ஆசாரியன் சரிசெய்யப்படுபவனுக்கு யெகோவாவின்சந்நிதியில் பிராயச்சித்தம் பண்ணவேண்டும்.—இது உகவே தன்னைச் சரிசெய்வதற்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கமுடியாத குஷ்டரோகியைக்குறித்த விதியென்றார்.

பின்னும் யெகோவா மோசேயையும் ஆகுகரோனையும் நோக்கி, —நானுங்களுக்குச் சுதந்தரநாமாயரித்தகானுந்தேசத்திலேநீங்கள்சேர்ந்தபின்பு நானுங்கள் சுதந்தரமான அந்தத்தேசத்தில் ஒரு வீட்டில்குஷ்டவாதையை வரப்பண்ணினால், —அந்தவீட்டையுடையவன்வந்து வீட்டில்வாதைகடுவந்திருக்கிறதாக எனக்குத்தோன்றுகின்றதென்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.—அப்பொழுது வீட்டிலுள்ளயாவும் அசரியாகாதபடிக்கு ஆசாரியன் அந்தவாதையைப்பார்க்கப்போகுமுன்னே வீட்டை ஆயத்தப்படுத்தும்படி சொல்லிப்பின்பு வீட்டைப்பார்க்கும்படிபோய், —அந்தவாதையைருக்கிற இடத்தைப்பார்க்கும்பொழுது வீட்டின் சுவர்களிலே கொஞ்சம் பச்சையுக் கொஞ்சஞ்சிவப்புமுள்ள குழிகளிருக்கவும், அவைகள் மற்றச்சுவரைப்பார்க்கிலும் அதிக பன்னாயிருக்கவும் கண்டால், —ஆசாரியன் வீட்டைவிட்டு ஊவாசம்படியினின்றும் புறப்பட்டு வீட்டை ஏழுநாள்பூட்டிவைத்து, —ஏழாம்நாளிலே திரும்பிப்போய்ப்பார்க்கு வாதைவீட்டின் சுவர்களிலி

(12) அநி. 10. 2. 12. யாத். 2. 12. 2. (13) யாத். 2. 12. 12. அநி. 11. 1. அநி. 12. 1. 1. (14) யாத். 2. 12. 12. (15) அநி. 12. 1. 1. (16) அநி. 12. 1. 1. (17) அநி. 12. 1. 1. (18) அநி. 12. 1. 1. (19) அநி. 12. 1. 1. (20) அநி. 12. 1. 1. (21) அநி. 12. 1. 1. (22) அநி. 12. 1. 1. (23) அநி. 12. 1. 1. (24) அநி. 12. 1. 1. (25) அநி. 12. 1. 1. (26) அநி. 12. 1. 1. (27) அநி. 12. 1. 1. (28) அநி. 12. 1. 1. (29) அநி. 12. 1. 1. (30) அநி. 12. 1. 1.

சடு கப்பட்டதென்றுகண்டால்,—அவன் அந்த வா
தையுள்ள கற்களைப்பேர்க்கவும், பட்டணத்துக்
குப்புறம்பே அசுசியான ஒரு இடத்திற்போட
சக வுந் கட்டினாயிட்டு,—வீட்டினுள்ளே சுற்றிச்
சஉ செதுக்கச்சொல்லி,—செதுக்கினமண்ணைப்பட்
டணத்துக்குப் புறம்பே அசுசியான ஒரு இடத்
தில் கொட்டவும், வேறுகற்களை யெடுத்துவந்து,
அந்தக் கற்களுக்குப் பிரதியாக வைத்து, வேறு
சாந்தையெடுத்து, வீட்டைப்பூசவுந் கட்டினாயி
சகுவொனாக.—கற்களைப்பேர்த்து வீட்டைச்செதுக்
கி நவமாய்ப் பூசினபின்பு அந்தவாறை திரும்ப
சசவீட்டிலவந்ததாகில்,—ஆசாரியன்போய்ப்பார்க்
கக்கடவன்; வாறை வீட்டிலே யதிகப்பட்டதா
னால் அதுவீட்டைஅரிக்கிறகுஷ்டம்; அது அசு
சசியாயிருக்கும்.—ஆகையால் வீட்டுமுழுவதையுமி
டித்து, அந்நிதியை கற்களையும், மரங்களையும்,
சாந்தெல்லா வற்றையும், பட்டணத்துக்குப்பு
றம்பே அசுசியான இடத்திலே கொண்டுபோக
சகவேண்டும்.—வீடு பூட்டப்பட்டிருந்தநாள்களில்
ஒருநாளிலே அந்நிரவேசிக்கிறவன், சாயங்கா
சஎலபரியந்தம் அசுசிப்பட்டிருப்பான்.—அந்த வீட்
டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத்தோய்க்க
வேண்டும். அந்த வீட்டிலே புசித்தவனும் தன்
வஸ்திரங்களைத்தோய்க்கவேண்டும்.
சஅ ஆசாரியன் திரும்பிவந்து வீடுபூசப்பட்டபின்பு
பு அந்தவாறை அதிகப்படவில்லையென்று கண்ட
டானேயாகில், வியாதி நிவிர்த்தியானபடியிலே
லே ஆசாரியன் அந்தவீட்டைச்சுசியுள்ளதென்று
சகநீர்க்கக்கடவன்.—அல்லாமலும் வீட்டைச்சுசி
செய்வதற்கு இரண்டுக்குருவிகளையும், ஏரஸ்கட்
டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும்
டுவ்வாங்கி,—ஒரு குருவியை ஒருமட்பாண்டத்தி
டுகலுள்ள ஊற்று நீரின்கொண்டு,—ஏரஸ்கட்
டையையும், உயிருள்ள குருவியையும், சிவப்
புநூலையும், ஈசோப்பையுமெடுத்து அவைகளைக்
கொல்லவும், குருவியினிரத்தத்திலும், ஊற்
றுநீரிலுந்தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதார்தெ
டுஉளித்து;—இப்படிக்குருவியினிரத்தத்தினாலும்,
ஊற்று நீரினாலும், உயிருள்ள குருவியினாலும்,
ஏரஸ்கட்டையினாலும், ஈசோப்பினாலும், சிவப்
புநூலினாலும், வீட்டைச்சுசியெய்வவேண்டும்.—
டுக உயிருள்ள குருவியைப்பட்டணத்துக்குப் புறம்
பே வெளியிலே வீட்டுவெடக்கடவன்; இப்படி
யே அவன் வீட்டுக்குப்பிராயச்சித்தஞ் செய்ய
வேண்டும்: அப்பொழுது அது சுசியாகும்.—
டுச இதுவே சகலவித குஷ்டரோகத்தாக்கும், சொ
டுடுறிக் கும்,—வஸ்திரத்தின் குஷ்டத்தாக்கும், வீட்
டுகடுக்குஷ்டத்தாக்கும்,—தடிப்புக்கும், அசறுக்கும்,
டுஎ வெள்ளைப்படலத்துக்குமேற்றவீதி.—இன்னகா
லத்திலே அசுசியென்றும், இன்னகாலத்திலே சுசி
யென்றுந்தெரிவிப்பதற்குக்குஷ்டரோகப்பிரமா
ணமீதுவெயன்றார்.

யடு. அதிகாரம்.

க. மேகசுசியிதி: யக. ருதுவதியின்சுசியிதி.
பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோ
னையும் நோக்கி,—நீங்கள் இஸ்ரவேல்சந்ததியா
ருடனே, ஒருவனுக்கு மேகரோகமிருக்கக்கண்
டால், அவன் தன்மேகரோகத்தினாலே அசுசியா
வான்.—அவனிடத்தில்மேகம்ஊறினாலும், அவனு
டையமேகம் அடைக்கப்பட்டிருந்தாலும், அநி
னால அவனுக்கு அசுசியுண்டாயிருக்கும்.—மேக
ரோகமுள்ளவன்படுக்கும் எந்தப்படுக்கையும் அ
சுசியாகும்; அவனிருக்கும்எந்த ஆசனமும் அசு
சியாகும்.—அவனுடைய படுக்கையைப்பரிசிக்கி
டுறவன் தன்வஸ்திரங்களைத்தோய்த்து, சலத்திலேஸ்
நானம்பண்ணவேண்டும்: சாயங்காலபரியந்தம்
அவன் அசுசியாயிருப்பான்.—மேகரோகியிருந்த
கஆசனத்திலிருப்பவன் தன்வஸ்திரங்களைத்தோய்
த்து, சலத்திலே ஸ்நானம்பண்ணவேண்டும்: சா
யங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான்.—
மேகரோகியுடைய சரிரத்தைப்பரிசிக்கிறவன்,
எதன்வஸ்திரங்களைத் தோய்த்து, சலத்தில் ஸ்நா
னம் பண்ணவேண்டும்; சாயங்காலபரியந்தம்
அவன் அசுசியாயிருப்பான்.—சுசியாயிருக்கிற
அஒருவன்மேல் இவன்துப்பினால் அவன் தன்வஸ
டுதிரங்களைத் தோய்த்துத் தானுஞ்சலத்தில் ஸ்நா
னம்பண்ணவேண்டும்; சாயங்காலபரியந்தம் அ
வன் அசுசியாயிருப்பான்.—மேகரோகி ஏறும்
கஎந்தச்சேணமும் அசுசியாயிருக்கும்.—அவனுக்
யகுக்கீழிருந்தவைகளில் எதையாகிலும் பரிசிக்கி
டுறவன், சாயங்கால பரியந்தம் அசுசியாயிருப்
பான். அதை யெடுத்துக்கொண்டுபோகிறவன்
தன் வஸ்திரங்களைத்தோய்த்து, சலத்தில்ஸ்நானம்
பண்ணவேண்டும்; சாயங்காலபரியந்தம் அவன்
அசுசியாயிருப்பான்.—மேகரோகி தன்னைகளைத்
டுகதண்ணீரினாலே கழுமாவல் ஒருவனைப் பரிசித்
தால், பரிசிக்கப்பட்டவன் தன்வஸ்திரங்களைத்
தோய்த்து சலத்திலேஸ்நானம்பண்ணவேண்டும்;
சாயங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்
பான்.—மேகரோகிபரிசித்தமட்பாண்டமடைக்க
டுஉகப்பட்டவும், மரப்பாண்டமெல்லாந் தண்ணீரின
டுகலேகழுவப்படவும்வேண்டும்.—மேகரோகி தன்
டுகமேகரோகம் நீங்கச்சுசியானபின்பு தன்சுசியினி
யித்தம் எழுநானெண்ணிக்கொண்டிருந்து, தன்
வஸ்திரங்களைத்தோய்த்து, ஊற்றுச்சலத்தில்ஸ்நா
னம்பண்ணக்கடவன், அப்பொழுது அவன் சுசி
யாவான்.—எட்டாநாளிலே அவன் இரண்டு
டுசமணிப்புருக்களையாகிலும், இரண்டுமட்புருக்
குஞ்சுகளையாகிலுஞ்சுபையின் ஆவாசவாசலிலே
யெகோவா வின் சந்நிதியில்கொண்டுவந்து,
ஆசாரியனிடத்திற் கொடுக்க;—ஆசாரியன் அ
யடுவைகளிலொன்றைப் பிராயச்சித்தபலியும், மற்
றதைத் தகன்பலியுமாயிடக்கடவன்: இப்படி

(சச) சக.டு.ச. (டுஎ) உபா.உச.அ. எசேச.சச.உக.—(யடு. அதி. உ.) அதி.உஉச. உசாரூ.க.உக. ஊக்.அ.சக.
(டு) அதி.யெ.யடு. (யஉ) அதி.யக.கஉ.கக. (யக) அதி.யச.அ. (யச) அதி.யச.உஉ.உக. (யடு) அதி.யச.கல.கக.
அதி.யச.யக.கக.

ஆசாரியன் யெகோவாவின் சந்நிதியில் மே
 5 கரோகிக்குப்பிராயச்சித்தஞ் செய்யவேண்டும்.—
 16 வீரியம் ஒருவனிலிருந்து கழிந்ததண்டானால்,
 அவன்சலத்திலே சர்வாங்க ஸ்நானம்பண்ண
 வேண்டும்; சாயங்காலபரியந்தம் அவன் அசுசி
 17 யாயிருப்பான்.—கழிந்தவீரியம் ஒருவஸ்திரத்தி
 லாகிலும், ஒரு நோலிவாகிலும்பட்டால், அவை
 கன் சலத்தில் கழுவுப்படவேண்டும்; சாயங்கால
 18 பரியந்தம் அவைகள் அசுசியாயிருக்கும்.—வீரி
 யங்கழிந்தவனுடன்ஸ்திரியானவன்சயனித்தால்,
 இருவருஞ் சலத்தில்ஸ்நானம்பண்ணவேண்டும்;
 சாயங்காலபரியந்தம் அவர்கள் அசுசியாயிருப்
 பார்கள்.

19 உருதுவதியானஸ்திரிதன்சீரத்தின்ஊறவினி
 யித்தம் ஏழுநாளாவும் அசுசியாயிருப்பான்: அவ
 20 னைப்பரிசிக்கிறவனெவனோ அவன் சாயங்கால
 உபரியந்தம் அசுசியாயிருப்பான்.—அவன் அசுசி
 யாயிருக்கையில் அவன்படுத்த எந்தப்படுக்கை
 யும் அவளிருந்த எந்த ஆசனமும் அசுசியாயி
 21 ருக்கும்.—அவளுடைய படுக்கையைப் பரிசிக்கி
 றவனெவனோ அவன் தன்வஸ்திரங்களைத்தோய்த்
 து, சலத்திலே ஸ்நானம்பண்ணக்கடவன்; சா
 22 யங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான்.—
 23 அவளிருந்த ஆசனத்தைப் பரிசிக்கிறவனெவ
 னோ அவன் தன்வஸ்திரங்களைத்தோய்த்து, சலத்
 திலே ஸ்நானம்பண்ணவேண்டும், சாயங்கால
 24 பரியந்தம் அவன் அசுசியாயிருப்பான்.—அவ
 ளுடைய படுக்கையின்மேலாகிலும் அவளுடைய
 ஆசனத்தின்மேலாகிலும், இருந்த யாதொன்
 25 றைப்பரிசிக்கவன் சாயங்காலபரியந்தம் அசுசி
 யாயிருப்பான்.—ருதுவதியானஸ்திரியுடன் படுத்
 தும், அவளால்தீண்டப்பட்டிருக்கிற எந்தப்
 புருஷனும் ஏழுநாள் அசுசியாயிருப்பான்; அவன்
 26 படுக்கும் படுக்கையும் அசுசியாகும்.—ருதுவதி
 யினிரத்தம் அவன் அசுசிகாலத்தின்பின்னும்வெ
 ருநாளைக்கு ஊறினாலும் அசுசினித்துக்கப்பால்
 தங்காவிட்டாலும், அவளுடைய அசௌசுகின
 27 மெல்லாம் அவளுடைய அசுசிகாலம்போலிருக்
 கும்: அவன் அசுசியாவான்.—அந்தநாள்களெல்
 லாம் அவன்படுக்கும் படுக்கைமுழுவதும் அவ
 ளுடைய அசுசிகாலத்துப் படுக்கைபோலவேயி
 28 ருக்கும்; அவளுடைய ஆசனமும் அவளுடைய
 அசுசிகாலத்தின் ஆசனம்போலவே அசுசியாயி
 29 ருக்கும்.—அப்படிப்பட்டவைகளைப்பரிசிக்கிறவ
 னெவனோ அவன் தன்வஸ்திரங்களைத்தோய்த்
 து, சலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்; சாயங்
 30 காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான்.—
 31 அவன் தன் ருநாநீங்கிச்சுசியானபொழுது, அவன்
 ஏழுநாளை எண்ணிக்கொள்வானாக: பின்பு சுசி
 32 உகவாவான்.—எட்டாம் நாளிலே அவளிர்ண்டும்
 னிப்புறக்கணையாகிலும், இரண்டு மாடப்புறக்

குஞ்சுகளையாகிலும்,சபையின்ஆவாசவாசவிலே
 ஆசாரியனிடத்திற் கொண்டுவரக்கடவன்.—ஆசா ௩௩
 ரியன் அவைகளிலொன்றை பிராயச்சித்தப்பவி
 யும், மற்றதைத்தகையபுமுக இடவேண்டும்.
 ஆசாரியன் யெகோவாவின் சந்நிதியில் அவ
 ளுடைய இரத்தவூறலின் ஆளுசுத்தினியித்தம் அ
 வளுக்குப்பிராயச்சித்தஞ்செய்யக்கடவனென்று
 சொல்லுங்கள்.—இஸரவேல் சந்ததியார் தங்கள் ௩௪
 மத்தியிலிருக்கும் என் ஆவாசத்தை அசுசிப்படுத்
 தித்தங்கள் அசுசியினுலே சாவாதிருக்கும்படி,
 நீங்கள் அவர்களைஅவர்கள் அசுசிக்கு விலக்கக்
 35 கடவீர்கள்.—மேகரோகிக்கும், வீரியம் கழிந்தி ௩௬
 னால் அசுசியானவனுக்கும்,—ருதுவதியானஸ்தி ௩௭
 ரிக்கும்,பிரமேகமுள்ள ஸ்திரிபுருஷர்களுக்கும்,
 அசுசியானவளுடனே சயனித்தவனுக்குமேற்ற
 38 கட்டளை இதுவேயென்றார்.

யசா. அதிகாரம்.

௧. பிரதான ஆசாரியன் பரிசுத்த ஸ்தானத்திற் பிர
 வேசிக்கும் விதி: 16. ஆசாரியனதுபிராயச்சித்
 தபலி: 17. சனங்களின்பிராயச்சித்தபலி: ௨0.
 தியாகம்பண்ணப்பட்ட வெள்ளாட்டுக்கடாப்
 பலி: ௨௧. வருஷாந்தரபலி.

ஆரோனுடைய புத்திரியிருவர் யெகோவா ௧
 வின்சந்நிதியிற்சமீபித்துமரித்தபின்பு யெகோ
 வா மோசேயுடனேபேசினார்.—யெகோவா ௨
 மோசேயைநோக்கி,நான் கிருபாசயத்துக்கு மே
 லாம் ஒருமேகத்தில் தரிசனமாவேன், ஆதலால்
 உன்சகோதரனாகியஆரோன்சாவாதிருக்கவேண்
 3 டில்பரிசுத்தஸ்தானத்தில்,திரைச்சீலைக்குட்புறத்
 திவிருக்கும் பெட்டியின்மேலுள்ள கிருபாசயத்
 4 துக்குமுன்பாக எப்பொழுதும் வரப்படாது.—ஆ
 ரோன் பிராயச்சித்தபலிக்கு ஒரு இனங்காளை ௩
 யையும், தகனபலிக்கு ஒரு ஆட்டுக்கடாவை
 யுங்கொண்டு, பரிசுத்த ஸ்தானத்திற் பிரவேசிக்க
 6 வேண்டும்.—அவன்பரிசுத்தமான சணல்நூற்சட்
 7 டையைப்போட்டு, தன்னரைக்குச் சணல்நூற்
 சல்லடத்தையிட்டு, சணல் நூற்கச்சைக்கட்டி,
 8 சணல்நூற் பாகையைப்போட்டுக்கொண்டிருக்
 9 கவேண்டும்: அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்;
 10 ஆதலால் அவன் சலத்திலே ஸ்நானம்பண்ணி
 அவைகளைத் தரித்துக்கொள்ளவேண்டும்.—இஸ 11
 ரவேல்சந்ததியாராகிய சபையாரிடத்திலே பிரா
 யச்சித்தபலிக்கு இரண்டு வெள்ளாட்டுக்கடாக்
 12 களையும், தகனபலிக்கு ஒரு ஆட்டுக்கடாவை
 யும் வாங்கக்கடவன்.—பின்பு ஆரோன் தனக்
 13 குற் தன் குடும்பத்தாருக்கும்பிராயச்சித்தஞ்செய்
 யும்பொருட்டு, தன் பிராயச்சித்த பலிக்கான
 14 தன் காளைகையப் பலிவிடவேண்டும்.—அந்த இ
 15 ரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சபையின்
 ஆவாசவாசலில் யெகோவாவின் சந்நிதியி
 16 லே கொண்டுவரவேண்டும்.—அப்பொழுது ஆ 17

(16) உபா.௨௩.10. (1௮) க.சாமு.௨௧.௪. (1௯) அதி.௨௨.௨. (௨௪) அதி.௨0.1௮. (௨௫) மத்.௧.௨0. ஊக்.௮.௪௬.
 (௨௬) உபா.௨௪.௮. எசேக்.௪௪.௨௬.—(1௬) அதி. ௧.) அதி.10.௧.௨. (௨) யாத்.௩0.10. எபி.௧.௭. எபி.10.1௬. யாத்.
 ௪0.௧௪. த.இரா.௮.10.10.1௨. (௩) எபி.௧.௭.1௨.௨௪.௨௫. (௪) யாத்.௨௮.௩௬.௪௨.௪௬. யாத்.௩0.௨0. (௫) எண்.
 ௨௬.1௧. ௨.நானா.௨௬.௨௧. எஸ்ரா.௧.1௭. (௬) எபி.௫.௨. எபி.௭.௨௭.௨௮. எபி.௧.௭.

ரோன் அவ்விரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையுக்குறித்து யெகோவாவுக்கென்று ஒரு சீட்டும், போகவிடப்படும் ஆடையை ஒரு சீட்டும், போடக்கடவன்.—பின்பு ஆரோன் யெகோவாவின் சீட்டுவிழுந்த வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுவந்து பிராயச்சித்தத்துக்குப் பலியிடக்கடவன்.—போகவிடப்படும் கடாவென்னுஞ்சீட்டுவிழுந்த கடாவை அதைக்கொண்டு பிராயச்சித்தஞ்செய்யவும், போகவிடப்படும் கடாவாக வளத்திலே விட்டுவிடவும், யெகோவாவின் சந்நிதியில் உயிரோடே விடவேண்டும்.

யக பின்பு ஆரோன்தனக்குள் தன் குடும்பத்தாருக்கும் பிராயச்சித்தஞ்செய்யும்படி தன் பிராயச்சித்தபலிக்கேற்ற காளையைக்கொண்டுவந்து தனது பிராயச்சித்தபலிக்கான அந்தக்காளையைக்கொல்லவேண்டும்.—யெகோவாவின் சந்நிதியிலிருக்கும் வேதிகையிலெரியும் நெருப்புத்தணல்களினாலே தன் தூபகலசத்தைநிறைத்து, தூளாக் கப்பட்ட சுகந்ததூபவர்க்கத்தில் தன்கைநிறையயக அள்ளி, திரைக்குள்ளேகொண்டுவந்து,—தான் சாகாதிருக்கும்படி தூபமேகம் சாட்சிப்பத்திரத்தின்மேலிருக்கும் கிருபாசயத்தை மூடத்தக்கதாகே, யெகோவாவின் சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவருக்கத்தைப்போடக்கடவன்.—அப்பால் காளையினிரத்தத்தில் கொஞ்சமெடுத்துத் தன்விரலோடு கிருபாசயத்தின்மேல் கிழக்குப்புறத்திலே தெளித்து அந்த இரத்தத்திற்கொஞ்சம் கிருபாசயத்துக்குமுன் ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கவேண்டும்.

யடு மேலும் சனங்களுடைய பிராயச்சித்தபலிக்கேற்றவெள்ளாட்டுக்கடாவை அவன் கொண்டு, அதினிரத்தத்தைத் திரைக்குள்ளே கொண்டுவந்து, காளையினிரத்தத்தைத்தெளித்ததுபோல், அதினிரத்தத்தையும் கிருபாசயத்துமேலும் அதற்கு முன்னுறத்தெளிக்கக்கடவன்.—இலரவேல் சந்தியாருடைய அசுகிகளின்நிமித்தமும், அவர்களுடையபாவமாகிய சகலமீற்தல்களின் நிமித்தமும், பரிசுத்த ஸ்தானத்துக்குப்பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய அசுகிகளுக்குள்ளேதங்கும்சபையின் ஆவாசத்துக்கும், யெ அப்படியே செய்யக்கடவன்.—பிராயச்சித்தஞ்செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தானத்திற்குப் பிரவேசித்துத்தனக்கும், தன் குடும்பத்துக்கும், இலரவேல்சபையார்யாவருக்குப் பிராயச்சித்தஞ்செய்துகொண்டுவெளியேவருமளவும்சபையின் ஆவாசத்தில் ஒருவருமிருக்கலாகாது.—பின்பு அவன் யெகோவாவின் சந்நிதியிலிருக்கும் வேதிகையைச் சமீபித்து, அதற்கும் பிராயச்சித்தஞ்செய்து, காளையினிரத்தத்திலும் வெள்ளாட்டுக்

டாவினிரத்தத்திலும் கொஞ்சமெடுத்து வேதிகையின்கொம்புகளின்மேல்சுற்றிலுமிட்டு,—அந்த இலரத்தத்திலே தன்விரலினாலெடுத்து ஏழுதரம் அதின்மேலேதெளித்து, அதை இலரவேல்சந்தியாருடைய அசுகிகள் நீங்கச்செய்துபரிசுத்தப்படுத்தக்கடவன்.

அவனிப்படிப்பரிசுத்தஸ்தானத்துக்கும், சபையின் ஆவாசத்துக்கும், வேதிகைக்கும், பிராயச்சித்தஞ்செய்து முடிந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக் கடாவைக் கொண்டுவரக் கடவன்.—அதின் தலையின்மேல் ஆரோன் தன்னிடையின்கைகளையும்வைத்து, அதற்குமேலாய் இலரவேல்சந்தியாரின் சகலநீமைகளையும், அவர்களுடைய சகல பாவவழியை அழிக்கிரமங்கள் யாவையும், விவரித்துச்சொல்லி, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல்சுமத்தி, அதைத்தருந்த ஒரு ஆளின்வசமாய் வளத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.—அந்தவெள்ளாட்டுக்கடா அவர்களுடைய சமஸ்தபாவங்களையுஞ்சுமந்துகொண்டு குடியில்லாத தேசத்துக்குப்போகவேண்டும். அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வளத்திலே போகவிடக்கடவன்.—மேலும் உக ஆரோன் சபையின் ஆவாசத்தில்வந்து தான் பரிசுத்தஸ்தானத்திற்குப் பிரவேசிக்கும்பொழுது உடுத்தியிருந்த சணல்நூல்வஸ்திரங்களைக்கொண்டு, அங்கேவைத்துவிட்டு,—பரிசுத்தஸ்தானத்திலே சலத்தில் ஸநானம்பண்ணி, வஸ்திரங்களையுடுத்துக் கொண்டுவெளியேவந்து, தன்னுடைய தகனபலியையும், சனங்களுடைய தகனபலியையுமிட்டுத் தனக்குள் சனங்களுக்கும் பிராயச்சித்தஞ்செய்து;—பிராயச்சித்தபலியினிணத்தை வேதிஉடுகையின்மேலே தகிக்கக்கடவன்.—போகவிடப்படும் ஆடாகிய கடாவைக்கொண்டுபோய் விட்டவன் தன் வஸ்திரங்களைத்தோய்த்து, சலத்திலே ஸநானம்பண்ணினின்பு பானயத்திற்குப் பிரவேசிக்கலாம்.—பரிசுத்தஸ்தானத்திற்குப் பிராயச்சித்தஞ்செய்யும்படி கொண்டுவரப்பட்ட இரத்தஞ்சிந்தின பிராயச்சித்தக்காளையையும், பிராயச்சித்த ஆட்டுக்கடாவையும், பானயத்துக்குப்புறம்பேகொண்டுபோய் அவைகளின்தோல்களையும், மாமிசத்தையும், சாணியையும் அக்கினியினுற்சுட்டெரிக்கக்கடவர்கள்.—அவைகளைச்சுட்டெரித்தவன் தன்வஸ்திரங்களைத்தோய்த்து, சலத்திலே ஸநானம்பண்ணியின்பு பானயத்திற்குப் பிரவேசிக்கலாம்.

ஏழாம்மாநம் பத்தாந்தினத்தில் சுதேசியானு உகலும், உங்களுக்குள் தங்கும் பரதேசியானுலும், உங்கள் ஆத்துமத்தைத்துக்கப்படுத்துவதேயன்றி, யாதொருவேலையுஞ்செய்யவேண்டாம்: இதுவே

(ய) க.யோவா.உ.உ. (யஉ) அதி.ய.க. எண்.யக.ய.அ.சக. வெளி.அ.இ. யாத்.கூ.கூ. (யக) யாத்.கூ.க.எ.அ. எண்.யக.எ.ய.அ.சக. வெளி.அ.கூ.ச. யாத்.உ.இ.உ.க. (யச) எபி.க.ய.கூ.உ.இ. எபி.ய.ச. (யடு) எபி.உ.ய.எ. எபி. இ.உ. எபி.க.எ.உ.அ. எபி.க.ய.க. எபி.க.கூ.எ.ய.உ. (யசு) எபி.க.உ.உ.உ.க. (யஎ) யாத்.கூ.கூ. ஓரக்.க.ய. (யஅ) யாத்.கூ.ய. எபி.க.உ.உ.உ.க. (யக) எசேச.சகூ.உ.ய. (உய) எசேச.சகூ.உ.ய. (உக) ஏசா.இ.கூ.ச. (உஉ) ஏசா. இ.கூ.ய.க.ய.உ. யோவா.க.உ.க. எபி.க.உ.அ. க.பேதுரு.உ.உ.ச. (உக) எசேச.ச.உ.ய.ச. (உஎ) எபி.ய.கூ.ய.க. (உக) யாத்.கூ.ய. எண்.உ.க.எ. ஏசா.இ.அ.கூ.இ. தானி.ய.கூ.ய.உ.

யெசு பு சரியாவான்.—அவன் தன் வஸ்திரங்களைத்தோயாமலும், சலத்திலே ஸ்நானம்பண்ணாமலுமிருந்தால், தன்பாவத்தை அனுபவிப்பானென்று சொல்லென்றார்.

யி. அதிகாரம்.

க முறையற்ற விவாகத்தை விலக்கல்: யி. நானு விதகாத கர்மங்களை விலக்கல்.

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி, — நீ இரையேல் சந்தியாரிடத்தில் நானே உங்கள் தேவனாகிய யெகோவா.— நீங்கள் வாசம் பண்ணின எகிப்து தேசத்தார் செய்திருப்போல் செய்யாமலும், நான் உங்களை யழைத்துக் கொண்டு போய்க் காணாதேசத்தார் செய்திருப்போல் செய்யாமலும், அவர்களுடைய கற்பனைகளின்படி நடவாமலும், — என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கொண்டு நடவுங்கள்: நானே உங்கள் தேவனாகிய யெகோவா.— ஆகையால் என்னுடைய கட்டளைகளையும், என்னுடைய நியாயங்களையும் காத்துக் கொள்ளக்கடவீர்கள். அப்படிச் செய்துறவனவனும், அவைகளால் சீவத்திருப்பான்: நானே யெகோவா.

யாராகிலும் முறைகோடக உதிரக்கலப்பானவரை நிருவாணமாக்கும் வண்ணஞ் சேரப்படாது: நானே யெகோவா.— உன் பிதாவையாகிலும் உன் மாதாவையாகிலும் நிருவாணமாக்கலாகாது: அவன் உன் மாதா; அவளை நிருவாணமாக்கவேண்டாம்.— உன் பிதாவின் மனைவியை நிருவாணமாக்கலாகாது: அது உன் பிதாவின் நிருவாணம்.— வீட்டிலாவது மற்றைஸ்தானத்திலாவது உன் பிதாவாகிலும் மாதாவாகிலும் பெற்ற புத்திரியாகிய உன் சகோதரியை நிருவாணமாக்கலாகாது: அவளை நிருவாணமாக்கலாகாது.— உன் புத்திரனுடைய புத்திரியையாகிலும் உன் புத்திரியுடைய புத்திரியையாகிலும் நிருவாணமாக்கலாகாது: அவர்களுடைய நிருவாணம் உன்னுடையது. அவர்களை நிருவாணமாக்கலாகாது.— உன் பிதாவின் மனைவியிடத்தில் உன் பிதாவுக்குப் பிறந்த புத்திரி உனக்குச் சகோதரி, ஆதலால் அவளை நிருவாணமாக்கலாகாது.— உன் பிதாவின் சகோதரியை நிருவாணமாக்கலாகாது: அவளுள் யெசு மாதாவின் சற்றந்தான்.— உன் மாதாவின் சகோதரியை நிருவாணமாக்கலாகாது: அவளுள் யெசு மாதாவின் சற்றந்தான்.— உன் பிதாவின் சகோதரினை நிருவாணமாக்கலாகாது, அவன் மனைவியைச்

சேரக்கூடாது: அவளுள் குச்சிரியதாய்.— உன் மனைவியை நிருவாணமாக்கலாகாது, அவளுள் புத்திரனின் மனைவி; அவளை நிருவாணமாக்கலாகாது.— உன் சகோதரனின் மனைவியை நிருவாணமாக்கலாகாது, அது உன் சகோதரனுடைய நிருவாணம்.— ஒரு ஸ்திரியையும், அவள் புத்திரியையும், நிருவாணமாக்கலாகாது, அவள் புத்திரனின் புத்திரியையாகிலும் அவள் புத்திரியின் புத்திரியையாகிலும் நிருவாணமாக்கும் வண்ணம் ஏற்கவேண்டாம்; அது பாதகம்: அவர்கள் அவளுடைய கோத்திரஸ்திரிகள்.

உன் மனைவி யுயிரோடிருக்கையில் அவளுள் யெசு குக் கிலேசமுண்டாக அவளுடைய சகோதரியை நிருவாணமாக்கும் பொருட்டு அவளை விவாகம் பண்ணலாகாது.— நுதுவதியாய் விலக்கப்பட்ட யெசு காலத்தில் ஸ்திரியை நிருவாணமாக்கும் வண்ணம் அணுகாதே.— உன்னை அசுசிப்படுத்தும்படி உயிற்றன் மனைவியுடன் சயனிக்கப்படாது.— நீ யுன் உச சந்ததியில் யாரையாகிலும் மோலேக்குக்கு அக்கினிக்கூடாகச் செல்லவிடாதே; உன் தேவனுடைய நாமத்தை அவமதிக்காதே: நானே யெகோவா.— ஸ்திரியுடன் சயனிக்கிறதுபோலப் உயிருஷனுடனுஞ் சயனிக்கப்படாது; அது அருவருப்பானது.— உன்னை அசுசிப்படுத்த ஒரு மிரு உகத்தாடன் சயனிக்கப்படாது. ஸ்திரியானவன், தன்னுடனே புனர்ச்சிபண்ணும்படி ஒரு மிருகத்துக்கு முன்பாக நிற்கப்படாது. அது விபரீதம்.— இவைகளென்றி ன்றெல்லு முங்களை அசுசிப்படுத்தா உசு திருங்கள். நான் உங்கள் முன்னின்று தரத்தி விட்டுச் சாதியார், இவைகளெல்லாவற்றி ன்றெல்லு தங்களை அசுசிப்படுத்துகிறீர்கள்.— இப்படி அந் உருத்தேசமும், அசுசியாயிருக்கின்றது. அவர்கள் தங்கள் பாவங்களை அனுபவிக்கும்படி செய்வேன்: அந்தத்தேசம் தன்குடி களைக்கக்கிவிடும்.— உங்களுக்கு முன் அத்தேசத்திலிருந்த மனிதர் இந் உசு த அருவருப்பானவைகளை யெல்லாஞ் செய்தார்கள்; அதினால் அத்தேசம் அசுசியாயிருக்கின்றது.— நீங்கள் அத்தேசத்தை அசுசிப்படுத்த அது உன் உங்களுக்கு முன்னிருந்த சாதியாரைக்கக்கினதுபோல உங்களுக்கும் வார்த்தி செய்யாதபடி,— உங்கள் சயசாதியிலொருவனாவது, உங்களுக்குள் தங்கும் பரதேசியாவது, இந் அருவருப்பானவைகளிலொன்றையாகிலுஞ் செய்யாமல், என்னுடைய கட்டளைகளையும், விதிப்பிரமாணங்

(யெசு) எண். யெசு. உயி.— (யி. அதிகாரம். உ.) யாத். சு. எ. எசேசு. உயி. யெசு. உயி. (க) எசேசு. உயி. எ. யி. யாத். உக. உசு. உபா. யெசு. யெசு. (ச) உபா. ச. க. உ. உபா. சு. க. எசேசு. உயி. யெசு. (இ) எசேசு. உயி. யெசு. யெசு. ஓர். யெசு. ரோ. யெசு. கலா. யெசு. யாத். சு. உசு. உக. மல். சு. சு. (எ) அதி. உயி. யெசு. (அ) ஆதி. ச. சு. உபா. உசு. யெசு. உசு. க. கொரி. இ. க. (க) உசா மு. யெசு. யெசு. (யெசு) ஆதி. சு. யெசு. எசேசு. உசு. யெசு. (யெசு) அதி. உயி. உசு. மத். யெசு. மத். உசு. யெசு. (யெசு) யாத். உசு. சு. சா மு. சு. சு. யெசு. (யெசு) அதி. உயி. யெசு. எசேசு. யெசு. (உயி) யாத். உயி. யெசு. உபா. இ. யெசு. நீதி. சு. உசு. உக. மல். சு. இ. மத். இ. உசு. ரோ. உசு. க. கொரி. சு. சு. எபி. யெசு. (உசு) உ. இரா. யெசு. சு. எரே. யெசு. எசேசு. உயி. சு. இரா. யெசு. எசு. எசேசு. சு. சு. மல். சு. யெசு. (உசு) அதி. உயி. யெசு. ரோ. க. உசு. க. கொரி. சு. சு. க. தீமோ. சு. யெசு. (உசு) யாத். உசு. யெசு. அதி. உயி. யெசு. (உசு) வசு. யெசு. மத். யெசு. யெசு. யெசு. க. கொரி. சு. யெசு. உபா. யெசு. யெசு. (உசு) எண். சு. சு. எசேசு. சு. சு. யெசு. சங். யெசு. உசு. எசா. உசு. உசு. எரே. இ. சு. உசு. எரே. சு. சு. எரே. யெசு. யெசு. ஒசேசு. உயி. யெசு. ஒசேசு. யெசு. ஒசேசு. சு. சு. வசு. உசு. (உசு) வசு. இ. யெசு. அதி. உயி. உசு. உசு. (உசு) அதி. உயி. உசு. எசேசு. சு. சு. யெசு. யெசு.

உக கனையுங்கைக்கொள்ளவேண்டும்.—இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றைச் செய்யும் எந்த ஆத்தமாவும் தன்சனங்களினின்றும் செதிக்கப்படுவார்.—ஆதலால் நீங்கள் உங்களுக்கு முன்செய்யப்பட்ட இவ்வருவருப்பான முறைமைகளிலொன்றைச் செய்து, அதினால் உங்களை அசுசிப்படுத்திக்கொள்ளாமல், என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள். நானே யுங்கள் தேவனாகிய யெகோவாவென்று சொல்லென்றார்.

யக. அதிகாரம்.

பலவிதிகளை மறுபடியும் தெரிவித்தல்.

பின்னும் யெகோவா மோசேயைநோக்கி,—
உ நீ இஸ்ரவேல் சந்ததியாராகிய சமஸ்த சபையாடரிடத்திலும், உங்கள் தேவனும் யெகோவாவுமாகிய நான் பரிசுத்தர்; ஆதலால் நீங்களும் பரிசுத்தராயிருக்கவேண்டும்.

உ உங்களில்யாவருந் தங்கள் தங்கள் பிதாமாதாக்களுக்குப்பயப்படவும், என் ஓய்வுநாள்களையாசரிக்கவும் வேண்டும்: நானே உங்கள் தேவனாகிய யெகோவா.

ஈ நீங்கள் விக்கிரகங்களைப்பின்பற்றவும், உங்களுக்கு வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உண்டாக்கவும் வேண்டாம்: நானே உங்கள் தேவனாகிய யெகோவா.

இ நீங்கள் யெகோவாவுக்கு ஸ்தோத்திரபலியையிட்டால், அது அங்கிகரிக்கப்பட்டதக்கதாக இடுங்கள்.—நீங்கள் அதையிடும் நாளிலும், மற்ற நாளிலும், அதைப் புசிக்கவும் வேண்டும்: மூன்றாம்நாளில் அதிற்சேஷமிருந்தால், அது அக்கினியிலே எரிக்கப்படவும் வேண்டும்.—மூன்றாம் நாளிலே புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது.—அதைப் புசித்தவன் யெகோவாவின் பரிசுத்தவஸ்துவைச் சாதாரணமாக மதித்தபடியால், தன்பாவத்தையனுபவிப்பான்; அந்த ஆத்தமா தன்சனங்களினின்றும் செதிக்கப்படுவான்.

உ நீங்கள் தேசத்தின்பயிரை அறுக்கும்பொழுது, உங்கள் வயலொரத்திலிருக்கிற யாவையும் அருமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப்பொறுக்காமலும்,—உன் திராட்சத்தோட்டத்திற் சேஷமானதைச் சேகரியாமலும், அதிற் சிந்திக்கிடக்கிற பழங்களைப்பொறுக்காமலும், அவைகளைத்தரித்திரருக்கும் பரதேசிகளுக்கும் விட்டுவிடுங்கள்: நானே உங்கள் தேவனாகிய யெகோவா.

உ நீங்கள் களவுசெய்யப்பட்டாது. வஞ்சனைபண்

ணப்பட்டாது. ஒருவருக்கொருவர் பொய்சொல்லவும்படாது.

என்மைத்தைக்கொண்டு பொய்யுணையிடப் பட்டாது. உன் தேவனுடைய நாமத்தைச் சாதாரணமாய்வழங்கப்பட்டாது: நானே யெகோவா.

பிறனுக்கு அநியாயஞ்செய்யவும், அவனிடத் யுக்திக்கொள்ளையிடவும்படாது. கூலிக்காரனுடையகூலி இரவிலே உன்னிடத்தில் விடியற்காலம் வரைக்குந்தக்கவேண்டாம்.

செவிடனை நிந்திக்கப்பட்டாது. குருடனுக்கு யெமுன்னே தடுக்கத்தக்க ஒருபொருளைப்போடாதே. உன் தேவனுக்குப்பயப்படவேண்டும்: நானே யெகோவா.

நியாயவிசாரணையில் அநியாயஞ்செய்யப்படுகாது. தரித்திரனுடைய முகத்தைப்பாராமலும், வலியவனுடைய முகத்தையெண்ணாமலும், நீதியாகப்பிறனுக்கு நியாயந்தீர்க்கவேண்டும்.

உன் சனங்களுக்குள் அங்குமிங்கும் கோட்பெசொல்லித்திரியவேண்டாம். பிறனுடைய இரத்தத்துக்குவிரோதமாய்நிற்கப்பட்டாது: நானே யெகோவா.

உன்னிருதயத்திலே உன் சகோதரனைப்பகை யெயாதிருப்பாயாக; பிறன்மேற்பாவமேறவிடாமல் எப்படியாவது அவனைக்கண்டிக்கவேண்டும்.

பழிவாங்காமலும், உன்னுடைய சனங்களுக்குள் எவர்மேலும் பொருமைகொள்ளாமலும், உன்னைப்போலவே பிறனையும் நேசிக்கவேண்டும்: நானே யெகோவா.

நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்க யகனாக. உன் மிருகங்களை இனமல்லாத மிருகங்களுடனே புணர்ச்சிசெய்யவிடாதிருப்பாயாக: உன் வயலிலே வெவ்வேறு விதைகளைக்கலந்து விதையாதிருப்பாயாக: சணல்தூலும், ஆட்டுரோமமுங்கலந்த வஸ்திரங்களைத்தரியாதிரு.

ஒருவனுக்குமீனைவியாக வாக்குத்தத்தம் பண்ணப்பட்டு ஒருவனால் மீட்கப்படாமலும், விடுதலைபெறாமலமிருக்கிற அடிமைப் பெண்ணுடனே ஒருவன்சயனித்தால், அவள்விடுதலை பெறாதவளாதலால் அவ்விருவருங் கொலைசெய்யப்பட்டாமல், அடிக்கப்படவேண்டும்.—அன்றியும் உக அவன் குற்றநிவிர்த்தி பலக்குச்சபையின் ஆவாசவாசலில் யெகோவாவின்சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரவேண்டும்.—ஆ உசாரியன் அவன்செய்த பாவத்தினியித்தம் குற்றநிவிர்த்தி பலியாகிய அந்தக்கடாவைக்கொண்

(ஊ) வச.கூ.உச. அதி.உய.உக. உபா.யி.கூ. வச.உச. வச.உச.—(யக. அதி. உ.) அதி.உய.எ.உச. க.பேதுரு. உ.யி. (க) யாத்.உய.யெ. யாத்.உய.அ. (ச) யாத்.உய.எ. க.கொரி.ய.யச. க.யோவா.இ.உக. யாத்.கூ.யெ. அதி.உ.யி. (க) உபா.உச.யக.உய.உச. ருத்.உ.யி.யக. (யக) யாத்.உய.யி. யாத்.உ.உ.க.எ.யி—யெ. உபா.ரு.யக. அதி.உ.எ. எபே.ச.உ. கொலோ.கூ.க. (யெ) யாத்.உய.எ. மத்.இ.கூ. யாக்.இ.யெ. அதி.யி.உச. (யக) மாற்.ய. யக. க.தெச.ச.க. உபா.உச.யச.யி. மல்.க.இ. யாக்.இ.ச. (யச) உபா.உஎ.யி. ரோ.யச.யக. ஆதி.சஉ.யி. பிர. இ.எ. க.பேதுரு.உ.யெ. (யி) யாத்.உக.உக. உபா.க.யெ. சங்.அ.உ.உ. நீதி.உச.உக. யாக்.உக. (யச) யாத்.உக. உசங்.யி.கூ. சங்.இ.யி.உய. நீதி.யக.யக. யாத்.உக.உ.எ. க.இரா.உக.யக. மத்.உச.கூ.யச. மத்.உஎ.ச. (யஎ) க.யோவா.உக.யச. மத்.யி.யி. கலா.க.ச. எபே.இ.யக. க.நீமோ.இ.உய. உ.நீமோ.ச.உ. நீத.க.யச. நீத்.உ.யி. ரோ.க.க.உ. க.கொரி.இ.உ. க.நீமோ.இ.உ.உ. உ.யோவா.யக. (யி) உசாமு.யக.உ.உ. நீதி.உய.உ.உ. ரோ.யெ.யெ. யக.கலா.இ.உய. எபே.ச.கூ.யாக்.இ.கூ.க.பேதுரு.உ.உ. மத்.இ.சக.மத்.உ.உ.கூ.ரோ.யக.கூ.கலா.இ.யச.யாக்.உ.அ.

டு யெகோவாவின் சந்நிதியில் அவனுக்குப் பிராயச்சித்தம் பண்ணக்கடவன்; அப்பொழுது அவன்செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.

உ௩ நீங்கள் அந்தத்தேசத்திற்கேர்ந்து, புசிக்கத்தக்க கனிகளைத்தருகிற பலவிதமரங்களை நட்டபின்பு அவைகளின்கனிகளை விருத்தசேதனமில்லாதனவாக எண்ணவேண்டும்; மூன்றுவருஷம் அவைகள் புசிக்கப்படாமல், உங்களுக்கு விருத்தசேதனமில்லாதனவாயிருக்கவேண்டும்.—பின்பு நாலாம்வருஷத்தில் அவற்றின் கனிகளெல்லாம் யெகோவாவுக்கேற்ற துதியினூற் பரிசுத்தமாகும்.—ஐந்தாம்வருஷத்தில் அவற்றின்கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப்பெருகும்: நானே உங்கள் தேவனாகிய யெகோவா.

உ௪ இரத்தத்துடன் கூட யாதொன்றையும் புசிக்கவேண்டாம், மாயாவித்தைகளைச் செய்யாமலும், சபாசுபகாலங்கள் பாராமலு இருக்கவேண்டும்.—உஎ உங்களைலமயிரைச்சுற்றியொதுக்காமலும் தாடி உயின் ஓரங்களைக்கொடாமலும், மரித்தோர் நிரித்தம் உங்களைச்சீர்ததைக்கீழிக்கொள்ளாமலும், அடையாளமாக எழுத்துக்களை உங்கள்மேற்பதியாமலும் இருப்பீர்களாக: நானே யெகோவா.

உ௬ தேசத்தார்விபசாரமார்க்கத்திற்காரத்தேசமெங்கும் தீங்குநிறையும்படி உன்புத்திரியை வேசையாக ஏற்படுத்தவேண்டாம்.

௩௩ என்னுடைய ஒய்வுநாள்களை நீங்கள் ஆசரித்து, என்பரிசுத்தஸ்தானத்தைமதிக்கவேண்டும்: நானே யெகோவா.

௩௪ பேய்வித்தைக்காரரை மதிக்கவும்வேண்டாம்; மந்திரக்காரர்களால் அசுசிப்படும்படி அவர்களைத்தேடவும்வேண்டாம்: நானே உங்கள் தேவனாகிய யெகோவா.

௩௫ நரைத்தலைக்கு முன் எழுந்தாநிற்கவேண்டும், முதிர்ந்த வயதுள்ளவனுடைய முகத்தை மதிக்கவேண்டும்; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்: நானே யெகோவா.

௩௬ பரதேசியொருவன் உங்கள் தேசத்திலே உங்களுக்குடன்தங்கினால் அவனை உபத்திரவப்படுத்தவேண்டாம்.—உங்களிடத்திலே தங்கும் பரதேசியைச்சுதேசியாக எண்ணி உங்களைப்போல் அவனையும் நேசிக்கவேண்டும்; நீங்கள் எகிப்துதேசத்தில் பரதேசிகளாயிருந்தீர்கள்: நானே உங்கள் தேவனாகிய யெகோவா.

௩௭ நியாயவிசாரணையிலும் அளவுகோலிலும் நிறையிலும் படியிலும் அநியாயஞ்செய்யப்படா

து.—ஒத்ததராசம் ஒத்தநிறைகல்லும் ஒத்த ஏபா கூசும் ஒத்த கின்னும் நீங்கள் வைத்திருக்கவேண்டும்: நானே எகிப்து தேசத்தினின்றும் உங்களைப்பிறப்படுத்தியதெவர்கள் தேவனாகிய யெகோவா.—ஆதலால் என்னுடைய கட்டளைகள் நாயாவையும், என்னுடைய விதிப்பிரமாணங்களையாவையும், கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்: நானே யெகோவா வென்று சொல்லென்றார்.

உய. அதிகாரம்.

௧. மோலேக்குக்குப் புத்திரபலியெடுவோர் அடையுந்தண்டனை: ௬. பேய்வித்தைக்காரரைப்பின்பற்றுவேரடையுந் தண்டனை: ௭. பரிசுத்தத்தைக்கட்டளையிடல்: ௮. பிதாமாதாக்களை நிரித்திப்போரடையுந்தண்டனை: ௯. அசுசியினியித்தம்வருந் தண்டனை: ௧௦. கட்டளையைக்காத்துக்கொள்ளும்படி விதித்தல்: ௧௧. பேய்வித்தைக்காரரடையுந்தண்டனை.

மேலும் யெகோவா மோசேயைநோக்கி, —பின்னும் நீ இஸரவேல்சந்ததியாருடனே, இஸரவேல்சந்ததியாரிலும் அவர்களிடத்திலே தங்கும் பரதேசிகளிலும் எவனானும் தன் சந்ததியில் ஒரு பிள்ளைய மோலேக்குக்கிட்டால் அவன் கொலைசெய்யப்படவேண்டும்: தேசத்துச்சனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.—அவன் என்பரிசுத்தஸ்தானத்தை அசுசிப்படுத்தி, என்பரிசுத்தநாமத்தைச் சாதாரணப்படுத்தத்தன் சந்ததியை மோலேக்குக்குக் கொடுத்தபடியினாலே, நான் அவனை விரோதித்து, அவன் சனங்களினின்றும் அவனைச்சேதிப்பேன்.—அவன் தன் சந்ததியை மோலேக்குக்குக் கொடுக்கையில் தேசத்துச்சனங்கள் அவனைக் கொலைசெய்யாமற்கண்ணாய்விருந்தால்,—நான் அவனையும், அவன்குடும்பத்தாரையும் விரோதித்து, அவனையும், அவன்பிறகே மோலேக்கைவிபசாரமார்க்கமாய்ப்பின்பற்றினயாவரையும், அவர்கள் சனங்களினின்றும்சேதிப்பேன்.

பேய் வித்தைக்காரரையும், மந்திரகாரர்களுக்கும் விபசாரமார்க்கமாய்ப்பின்பற்றுகிறவனெவனோ அவனை நான் விரோதித்து அவனையவன் சனங்களினின்றும்சேதிப்பேன்: நானே உங்கள் தேவனாகிய யெகோவா.

ஆதலால் நீங்கள் உங்களைப்பரிசுத்தப்படுத்திப்பரிசுத்தராயிருப்பீர்களாக. நானே உங்கள் தேவனாகிய யெகோவா.—என்கட்டளைகளைக்கைக்கொண்டு நடவுங்கள்: நானே உங்களைப்பரிசுத்தப்படுத்துகிற யெகோவா.

தன் பிதாமாதாக்களை நிரித்திக்குவனெவனுக்கு

(உ௪) உபா.யெ.யெ.யெ.யெ. நீதி.௩.௬. (உ௪) உபா.யெ.உ௨. உபா.யெ.யெ.யெ.யெ. க.சாமு.யெ.உ௨. உ.இரா.யெ.யெ. உ.நாளா.௩.௬. மல்.௩.௭. (உ௭) ஏசா.யெ.உ. ஏரே.௬.உ௪. (உ௮) உபா.யெ.உ. ஏரே.யெ.௬. (உ௯) உபா.உ௬.யெ. (௩௩) அதி.உ௬.உ. பிர.௭.௬. (௩௪) யாத்.உ௨.யெ. உபா.யெ.யெ. க.சாமு.உ௮.௭. க.நாளா.யெ.யெ. ஏசா.யெ.யெ. அப.யெ.யெ. (௩௫) நீதி.உயெ.உ௬. க.திமோ.௭.௬. (௩௬) யாத்.உ௨.உ௨. (௩௭) யாத்.யெ.உ௪.௮.௪. உபா.யெ.யெ. (௩௮) உபா.உ௭.யெ.யெ. நீதி.யெ.௬. (௩௯) அதி.யெ.௪.௭. உபா.௪.௭.௬.—(உயெ. அதி. உ.) அதி.யெ.யெ. உபா.யெ.உ௬. உ.இரா.யெ.யெ. உ.நாளா.௩.௬. ஏரே.௭.௬. (௪) எசே.௭.யெ. (௪) உபா.யெ.உ௬. (௫) அதி.யெ.யெ. யாத்.உயெ.யெ. அதி.யெ.யெ. (௬) அதி.யெ.௬. (௭) அதி.யெ.௬. க.பேதுரு.௬. (௮) அதி.யெ.௬. யாத்.௬.யெ. ஏசே.௬.௭. (௯) யாத்.உ௬.யெ. உபா.உ௭.யெ. நீதி.உயெ.உயெ. மத்.யெ.௭. உ.சாமு.௬.யெ.

கொலைசெய்யப்படவேண்டும்: அவன் பிதாமா தாக்களை நிந்தித்தான்; அவனிரத்தப்பழி அவன் மேலேதங்கும்.

வ ஒருவன் பிறன்மனைவியுடன் விபசாரஞ்செய்தால், பிறன்மனைவியுடன்விபசாரஞ்செய்த விபசாரனும், அந்த விபசாரியும் கொலைசெய்யப்படவேண்டும்.-தன்பிதாவின்மனைவியுடனேசயனித்தவன் தன்பிதாவை நிருவாணமாக்கினபடியால், அவ்விருவருக்கொலைசெய்யப்படவேண்டும்; அஉ வர்களிரத்தப்பழி அவர்கள்மேலே தங்கும்.-ஒருவன் தன்மருமகளுடன் சயனித்தால் இருவருக்கொலைசெய்யப்படவேண்டும்: அவர்கள் விபரீதஞ்செய்தார்கள்; அவர்களிரத்தப்பழி அவர்கள்மேலே தங்கும்.-ஒருவன் ஸ்திரியுடன் சயனித்ததுபோலப் புருஷரோடுசயனித்தால், இருவரும்அருவருப்பானதைச்செய்தினியித்தம், கொலைசெய்யப்படவேண்டும்; அவர்களிரத்தப்பழி உச அவர்கள்மேலே தங்கும்.-ஒருவன் ஒரு கன்னிகையையும், அவன் மாதாவையுஞ்சேர்ந்தால், அது பாதகம்: இவ்வீதப்பாதகம் உங்களுக்குள்ளிராதபடி, அவனையும், அவர்கனையும் அக்கினி உதி யினாற் சுட்டெரிக்கவேண்டும்.-மிருகத்துடன் ஒருவன்புணர்ச்சிசெய்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்: நீங்கள் அந்த மிருகத்தையுங்கொல்லவேண்டும்.-ஒருஸ்திரிஒருமிருகத்துடன் சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரியையும், அந்த மிருகத்தையுங்கொல்லவேண்டும்: இருவேலுங்கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளினிரத்தப்பழி அவைகளின்மேலே தங்கும்.-ஒருவன் தன் பிதாவின்புத்திரியாகிலும், தன்மாதாவின் புத்திரியாகிலும் மிருக்குள் தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு அவன் அவளுடைய நிருவாணத்தையும், அவன் அவளுடைய நிருவாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் சனங்கள் முன்னிலையில் சேதிக்கப்படவேண்டும்: அவன் தன் சகோதரியை நிருவாணமாக்கினானே; அவன் தன் பாவதண்டனையை யனுபவிக்க வேண்டும்.-ருதுவதியுடனே ஒருவன் சயனித்து அவனை நிருவாணமாக்கினால் அவன் அவளுடைய இரத்தவூற்றை நிருவாணமாக்கினபடியினாலும், அவன் தன்னிரத்தவூற்றைவெளிப்படுத்தினபடியினாலும், இருவருள் தங்கள் சனங்களினின்றஞ் சேதிக்கப்படவேண்டும்.-உன் மாதாவின் சகோதரியையாகிலும் பிதாவின் சகோதரியையாகிலும் நிருவாணமாக்கவேண்டாம். ஒருவன் தன்சயகோத்திரத்தானை நிருவாணமாக்கினால் இருவருள் தங்கள் பாவதண்டனையை அனுபவிப்பார்கள்.-ஒருவன் தன் சிறிய பிதாவின் மனைவியுடன் சயனித்தால், அவன்

தன் சிறியபிதாவின் நிருவாணத்தை வெளிப்படுத்தினபடியால், இருவருள் தங்கள் பாவதண்டனையை அனுபவிப்பார்கள்: அவர்கள் பின்னையில் லாமற்சாவார்கள்.-ஒருவன் தன் சகோதரனுடைய மனைவியைச்சேர்ந்தால் அது அசுசி: அவன் தன்சகோதரன் நிருவாணத்தை வெளிப்படுத்தினபடியால் அவர்கள் பின்னையுற்றிருப்பார்கள்.

ஆதலால் நீங்கள் வாசஞ்செய்யும்படி நானும் உகளை அழைத்துக்கொண்டுபோகுந்தேசம் உங்களைவாந்திசெய்யாதபடி நீங்கள் என்னுடையகட்டளைகள் யாவையும், விதிப்பிரமாணங்கள் யாவையுங்காத்து நடக்கக்கடவீர்கள்.-நானுங்கள் உமுன்னின்றுத் துரத்திவிடுஞ் சனங்களைப்போல நடவாதிருங்கள். அவர்களிப்படிப்பட்ட கருமங்களையெல்லாஞ்செய்தபடியால், நான் அவர்களை வெறுத்தேன.-பாலுந்தேனும் பெருகுகிற உச அவர்களுடைய தேசத்தை உங்களுக்குள் இப்பேனென்றும், நீங்கள் அதைச்சுத்தரித்துக்கொள்வீர்களென்றுஞ்சொல்லியிருக்கிறேன்: உங்களை மற்றைச்சனங்களினின்றும் வேறுபடுத்திய உங்கள் தேவனாகிய யெகோவா நானே.-ஆதலால் நீங்கள் சுத்தமான மிருகங்களுக்கும், அசுத்தமானபறவைகளுக்கும், சுத்தமான பறவைகளுக்கும், வேற்றுமைசெய்யக்கடவீர்கள். உங்களுக்கு அசுசியானவைகளைந்து நான் வேற்றுமைசெய்து விவக்கினமிருகங்களாலும் பறவைகளைந்துந்தரையிலாருகிற மற்றென்றலுமங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக.-யெகோவாவாகிய நான் உச பரிசுத்தராயிருந்து நீங்களைன்னுடையவர்களாகும்பொருட் மெற்றைச்சனங்களினின்றும் உங்களைவேறுபடுத்தினேன்; ஆதலால் நீங்களைனக்கேற்ற பரிசுத்தராயிருக்கவேண்டும்.

பேய்வித்தைக்காரரும், மாந்திரிகருமாயிருக்கிற ஸ்திரி புருஷர் யாவராகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக: அவர்களிரத்தப்பழி அவர்கள்மேலேதங்குமென்று சொல்லென்றார்.

உக. அதிகாரம்.

க. ஆசாரியர் இழவுகொண்டாடுதலின் விதி: யசு. அவர்களின் விவாகவிதி: யசு. சரீரதோஷமுள்ளவர்கள் ஆசாரியத்தொண்டு செய்யலாகாதெனல். பின்பு யெகோவா மோசேயைநோக்கி, ஆகரோனுடைய புத்திரராகிய ஆசாரியர்களிலெவனாகிலுந்தன் சனத்தாரிடொருவன் மரித்தால், அசுசியாயிருக்கப்படாது.-தன்பிதாவும் மாதாவும் புத்திரனும் புத்திரியும் சகோதரனாகியவன்கிட்டின உறவின்முறையாருக்காகவும், -தன்கிட்டி

(வ) அதி.யசு.உய. உபா.உஉ.உஉ. யோவா.அ.ச.டு. (யசு) அதி.யசு.அ. (யஉ) அதி.யசு.யடு. அதி.யசு.உசு. (யசு) அதி.யசு.உஉ. ஆதி.யசு.டு. (யசு) அதி.யசு.யஎ. உபா.உஎ.உசு. (யடு) அதி.யசு.உசு. (யஎ) அதி.யசு.சு. ஆதி.உஉ. (யஉ) அதி.யசு.யசு. (யசு) அதி.யசு.யஉ.யசு. அதி.யசு.அ. (உசு) அதி.யசு.யசு. (உசு) அதி.யசு.யசு.யசு. அதி.யசு.உசு. (உசு) யாத்.சு.யஎ. யாத்.யசு.டு. உபா.உசு. க.இரா.அ.டுஉ. (உடு) அதி.யசு.சசு. அதி.யசு.சசு. (உசு) அதி.யசு.உ. க.பே.நுரு.க.யசு. வச.உசு. சீ.உ.யசு. (உஎ) யாத்.உஉ.யசு. உபா.யசு.யடு.யசு. க.சாமு.உஅ.எ.அ.-(உசு. அதி. க.) எசேக்.சசு.உடு.

ன இனத்தாளும் புருஷனில்லாத கன்னிகையுமாகிய தன்சகோதரிக்காகவும் அசுசியாயிருக்கலாம்.—அவன் தன் சனங்களுக்குள்ளே பிரதானியாயிருக்கிறபடியினால் தன்னைச் சாதாரணப்படுத்தும்படி அசுசியாயிருக்கப்படாது.—அவர்கள் தங்கள் தலையை மொட்டையிடாமலுந் தங்கள்தாடியின் முனைகளைக்கத்தரியாமலுந் தங்கள் சரீரத்தைவெட்டிக்கொள்ளாமலுமிருப்பார்களாக.—தங்கள் தேவனுடைய நாமத்தைச்சாதாரணப்படுத்தாமல், அவருக்கேற்றகப்பரிசுத்தராயிருக்கவேண்டும். அவர்கள் அக்கினியிலிடப்படும் பெயரேயாவின் நைவேத்தியங்களையுந் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் நைவேத்தியம் பண்ணுகிறவர்களாதலால், அவர்கள் பரிசுத்தராயிருக்கவேண்டும்.—அவர்கள் தங்கள் தேவனுக்குமுன்பாகப் பரிசுத்தராயிருக்கிறபடியினால் வேசையையாகிலும் களங்கமுடையவையாகிலும் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரியையாகிலும், விவாகம்பண்ணவேண்டாம்.—அவன், உன் தேவனுடைய ஆகாரத்தை நைவேத்தியம் பண்ணுகிற படியால் அவனைப்பரிசுத்தப்படுத்தவேண்டும். உங்களைப்பரிசுத்தப்படுத்தும் பெயரேயாவாகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும், உனக்குமுன்பாகப்பரிசுத்தராயிருக்கவேண்டும்.—ஆசாரியனுடையபுத்திரிவிபசாரம்பண்ணித்தன்னை அசுசிப்படுத்தினால் தன்பிதாவையும், அசுசிப்படுத்துவானாதலால், அவன் அக்கினியினாலேசுட்டெரிக்கப்படவேண்டும்.—ய தன்சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாகச் சிரசின்மேல் அபிஷேகத்தை வளர்க்கப்பட்டவனும்வஸ்திரங்களைத்தரிக்கும்படி பரிசுத்தமாக்கப்பட்டவனுமாயிருக்கிறவனெவனாலே அவன் தன் தேவனுடைய அபிஷேகத்தைவிட்டதன்மேலிருக்கிறதினால் தன் தலையைத்திறக்கவுந் தன் வஸ்திரங்களைக் கிழிக்கவும்,—பிரேதங்கிடக்குமிடத்திற் பிரவேசிக்கவுந் தன் பிதாமாதாக்களுக்காய் உகத்தன்னை அசுசிப்படுத்தவும்,—பரிசுத்தஸ்தானத்துக்குவெளியேபோகவுந் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தானத்தைச் சாதாரணப்படுத்தவும் வேண்டாம்: நானே பெயரேயாவாக.

ய௯ அவன் ஒருகன்னிகையை விவாகம் பண்ணியசேவண்டும்.—விதவையை யாகிலுந் தள்ளப்பட்ட ஸ்திரியையாகிலும் வேசையையாகிலுங்களங்கமுடையவையாகிலும் விவாகம் பண்ணாமல், தன் சனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையைவிவாகம்பண்ணவேண்டும்.—பெயரேயாவாகிய நான் அவனைப் பரிசுத்தப்படுத்துகிறபடியால், அவன் தன்சனங்களுக்குள்ளே தன் சந்ததியை சாதாரணப்படுத்தலாகாதென்று ஆசாரியரிடத்திற்சொல்லென்றார்.

பின்னும் பெயரேயாவாமோசேயைநோக்கி, யசுரீ ஆரோனிடத்தில், தலைமுறைதோறும் உன்சந்தியெதியாருக்குள்ளே சரீரதோஷமுள்ளவன் தன் தேவனுக்கு ஆகாரத்தை நைவேத்தியம் பண்ணும்படி அணுகலாகாது.—குருடன், முடவன், மூக்கையுறையன், அதிகாங்கி, சாலொடிந்தவன், கையொய்கடிந்தவன், கூனன், குறளன், நேத்திரரோகி, சிரங்குள்ளவன், அசுமுள்ளவன், நசுங்கின அண்டமுள்ளவனென்னும் சரீரதோஷமுள்ள எவர்களும் அணுகலாகாது.—ஆசாரியனாகிய ஆரோனுடைய சந்ததியாரிற் சரீரதோஷமுள்ளவனெவனாலே அவன் அக்கினியிலிடப்படும் பெயரேயாவின் நைவேத்தியங்களைவிடத்திரும்படி அணுகலாகாது.—அவன் சரீரதோஷமுள்ளவன் அதி உகலால் தன் தேவனுடைய ஆகாரத்தை நைவேத்தியம் பண்ணும்படி அணுகலாகாது.—அவன் தன் உகதேவனுடைய ஆகாரமான மிகவும்பரிசுத்தமுள்ளவைகளிலும் பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.—ஆனாலும் சரீரதோஷமுள்ளவனானபடி உகயால் அவன் என்பரிசுத்தமானவைகளை அசுசிப்படுத்தும்படி திணாக்குள்ளேவரவும், வேதிகைக்குச்சமீபிக்கவும்படாது. பெயரேயாவாகிய நான் அவைகளைப்பரிசுத்தப்படுத்துகிறேனென்று சொல்லென்றார்.—மோசே இவைகளை ஆரோனுக்கும், அவன்புத்திரருக்கும், இஸரவேல் சந்தியாரியாவருக்குஞ்சொன்னான்.

௨௨. அதிகாரம்.

க. ஆசாரியர் அசுத்தமாயிருக்கையில் பரிசுத்தவஸ்துக்களைத்தீண்டலாகாதென விதித்தல்: யசுசாரிய குடும்பத்தில் பிரசாதம் புசிக்கத்தக்கவர்களின்னாலே விதித்தல்: யசு. அபுத்தியூருவமாய்ப் பரிசுத்த பிரசாதத்தைப் புசித்தவனுக்குப் பிராயச்சித்தம் விதித்தல்: யசு. பவிக்ளீர்ததோஷமாயிருக்கவேண்டுமெனல்: உசு. பலியிடப்படும்மிருகங்களுக்கு வயது குறித்தல்: உசு. நன்றியறிவிக்கும் பலிபுசிக்கும்விதி.

பெயரேயாவாமோசேயை நோக்கி—இஸரவேல்சந்தியாரினக்கென்றுபரிசுத்தப்படுத்தும்பரிசுத்த வஸ்துக்களைக்குறித்து என்முத்தைச்சாதாரணப்படுத்தாபடி ஆரோனும் அவன்புத்திரரும் அவைகளுக்கு விவகி நிற்கவேண்டுமென்று அவர்களுக்குச்சொல்லு: நானே பெயரேயாவாக.—அன்றியும் நீ அவர்களைநோக்கி, உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்தியாரிலெவனாகிலுந் தான் அசுசியாயிருக்கையில் இஸரவேல் சந்தியாரி பெயரேயாவாவுக்கென்று பரிசுத்தப்படுத்தும்பரிசுத்தவஸ்துக்களின் சமீபத்திற்சேர்ந்தால், அவன் என் சந்தியினின்றுஞ்சேதிக்கப்படுவான்: நானே பெயரேயாவாக.—ஆரோனின் சந்தியாரிற் குஷ்டரோகியெவனாலே அவனும், மேக

(ச) எசேக்.௨௪.௧௬,௧௭. (இ) உபா.௧௪.௨. எசேக்.௪௪.௨௧. (ஈ) அதி.௧௧.௧௬. (எ) எசேக்.௪௪.௨௨. உபா.௨௪.௧.௨. (ஊ) அதி.௧௧.௨௪. (ஐ) யாத்.௨௬.௨௬.௧௧.௧௨. எண்.௧௬.௨௬. யாத்.௨௭.௨. அதி.௧௧.௧௨. அதி.௧௧.௧௩.௧௪. (ய) எண்.௧௬.௧௭. (ய௨) அதி.௧௧.௧௭. (ய௩) எசேக்.௪௪.௨௨. (ய௪) எண்.௧௬.௧௭. (ய௫) அதி.௨௨.௨௬. (ய௬) உபா.௨௬.௧. (௨௨) அதி.௨௬.௧௧. எண்.௧௧.௧௧. அதி.௨௨.௧௧. யாத்.௨௭.௧௧.௧௨. உபா.௧௬.௧௭. (ச) அதி.௧௬.௨.

ரோகியெவலே அவனுக்கு சரியாகும்வரைக்கும் பரிசுத்தவஸ்துக்களிற்புசிக்கலாகாது; பின்னத்தினாலே அசரியானவைகளில் எதையாகினுந்தொட்டவனாகிலும், வீரியங்கழியவிட்டவனாகிலும்,—

௨ ஆளுசப்படுத்துகிற ஊர்வனவற்றிலொன்றையாவது அசரியுள்ளமனிதனையாவது தொட்டவனாகிலும்,—சாயங்காலபரியந்தம் அசரியாயிருப்பான்; அவன் சலத்தில் ஸ்நானம்பண்ணும் வரைக்கும் பரிசுத்தவஸ்துக்களிற்புசிக்கலாகாது.—

௩ ரூரியன் அஸ்தமித்தபின்பு சரியாவான்: அதன்பின்பு பரிசுத்தவஸ்துக்கள் அவனுக்கு ஆகாரமாயிருப்பதினால் அவைகளைப்புசிக்கலாம்.—அவன் தன்னை அசுசிப்படுத்தும்படிக்கு இயல்பாயிறந்ததையும், பிறண்டதையும், புசிக்கவேண்டாம்: காணே யெகோவா—ஆதலால்என்கட்டளைையைக் காத்துக்கொள்ளக்கடவர்கள், அல்லாதிருந்தால் அதைச் சாதாரணப் படுத்தினினியித்தம் பாவ தண்டனையை யனுபவித்து மரிப்பார்கள்: யெகோவாவாகிய நான் அவர்களைப்பரிசுத்தப்படுத்துகிறேன்.

௪ பரதேசி ஒருவனும் பரிசுத்தவஸ்துவில்புசிக்கலாகாது, ஆசாரியர்வீட்டில் விடுதிபெற்றிருக்கிறவனும், கவிக்காரனும், பரிசுத்தவஸ்துவில்புசிக்கலாகாது.—ஆசாரியனாகிய பணத்துக்குக்கொள்ளப்பட்டவனும், அவன்வீட்டிற்குப்பிறந்தவனும், அதில்புசிக்கலாம்: அவர்கள் அவனுடைய ஆகாரத்தில்புசிக்கலாம்.—ஆசாரியனுடையபுத்திரி அந்நியவமிசுத்தானுக்கு மனைவியாயிருந்தால், அவன் கைவேத்தியமாகிய பரிசுத்தவஸ்துவில் புசிக்கலாகாது.—ஆசாரியனுடையபுத்திரி விதவையாயுத் தன்னப்பட்டவளாயும் பின்னையின்றித்தன்பிதாவீட்டில் தன்னிளமையிலிருந்ததுபோலத்திரும்ப வந்திருந்தால், அவன் தன் பிதாவின்காரத்தில் புசிக்கலாம்: அந்நியசாதியா னொருவனும் புசிக்கப்படாது.

௫ ஒருவன் அபுத்தி பூருவமாகப்பரிசுத்தவஸ்துக்களில் புசித்தால், அவன் ஐந்திலொருபங்கு கூட்டிப் பரிசுத்தவஸ்துவுடன் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.—யெகோவாவாகியநான் இஸரவேல் சந்ததியாரைப் பரிசுத்தப்படுத்துகிறேன்; ஆதலால் அவர்கள் யெகோவாவுக்கு கைவேத்தியம் பண்ணும் பரிசுத்தவஸ்துக்களைச் சாதாரணப்படுத்தவும்,—அந்தப்பரிசுத்தவஸ்துக்களைப்புசிக்கதினால், குற்றத்தின் தண்டனையை யனுபவிக்காமத்தவும், வேண்டாமென்றுசொல்லென்றார்.

௬ பின்னும் யெகோவா மோசேயுடனே,—

௭ ஆரோனையும், அவன்புத்திரரையும் இஸரவேல் சந்ததியாரைவரையும் நோக்கி, இஸரவேல்குடும்பத்தாரிலாவது, இஸரவேலருக்குள்ளே தங்கும்

பரதேசினிலாவது, தங்கள் சங்கற்பப்படியாகிலும், இஷ்டப்படியாகிலும், யெகோவாவுக்கிடப்படுக தகனப்பலிக்குக் காணிக்கை கொண்டு வரும் யாவராகிலும் அது அங்கிகரிக்கப்படும்பொருட்டு,—மாட்டிலாவது செம்மறி யாட்டியகலாவது வெள்ளாட்டிலாவது யழுதற்ற ஒரு ஆணைத் தெரிந்து பலியிடவேண்டும்.—பழுதுள்ள உயதைப்பலியிடவேண்டாம்: அது உங்களுக்குக்கா அங்கிகரிக்கப்படமாட்டாது.—ஒருவன் தன்சங்கற்பசித்தியின்பொருட்டு யெகோவாவுக்கு ஸ்தோத்திரபலியையாகிலும் மாட்டிலாவது ஆட்டிலாவது இஷ்டபலியையாகிலும், இட்டால் அது அங்கிகரிக்கப்படும்படி பழுதற்றிருக்கவேண்டும்: அதிலே பழுதிருக்கப்படாது.—குருடு ௨௨ ரிவு முடும் கழலே சொறி புண்ணுள்ளவைகளை நீங்கள் யெகோவாவுக்குப் பலியிடவேண்டாம். இவைகளில் யாதொன்றையாகிலும் வேதிகையின்மேலே யெகோவாவுக்கு அக்கினியிற்பலியிடப்படாது.—அதிகாங்கமாகவது அங்கு கவினாவது இருக்குங்காணையையாகிலும் ஆட்டையாகிலும் இஷ்ட பலிக்குக் கொடுக்கலாம்; சங்கற்பபலியாக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.—நசுக்கினதையும் நொருங்கினதையும் காசையாப்பட்டதையும் விதையறுக்கப்பட்டதையும் நீங்கள் யெகோவாவுக்குப் பலியிடவேண்டாம்: உங்களைதேசத்தில் அப்படிச் செய்யப்பாடாது.—இவைகளில் யாதொன்றையும் பரதேசியின் உடுகையிலிருந்துவாங்கி யெகோவாவுக்கு ஆகாரமாகப்பலியிடலாகாது; அவைகளுடைய அசுத்தம் அவைகளிலிருக்கும். அவைகளுடைய பழுது அவைகளிலிருக்கும், ஆதலால் அவைகள் உங்களுக்குக்கா அங்கிகரிக்கப்படலாகாதென்று சொல்லென்றார்.

பின்னும் யெகோவா மோசேயை நோக்கி—உசுகி,—காணையாகினுஞ் செம்மறியாடாகிலும் வெள்ளாடாகிலும் ஈனப்பட்டால், அது ஏழுநாள்தன் தாயினிடத்திலிருக்கக்கடவது; எட்டாம்நாள் முதல் அது யெகோவாவுக்கு அக்கினியிற்பலியிடப்பட்டால், அங்கிகரிக்கப்படும்.—பசு ௨௪ வுடன் அதின் கன்றையாகிலும், ஆட்டின் அதின் குட்டியையாகிலும் ஒரேநாளில் கொல்லவேண்டாம்.

யெகோவாவுக்கு நன்றியறிவிக்கும் பலியிட்டால், அது அங்கிகரிக்கப்படும்பொருட்டு,—அத்தினத்திலேதான், புசிக்கவேண்டும்; விடியற் கூலபரியந்தம் அது சேஷமாயிருக்கப்படாது: காணே யெகோவா.—நீங்கள் என் கட்டளைகளைக்காத்து நடவுங்கள்: காணே யெகோவா.—என் பரிசுத்த நாமத்தை நீங்கள் சாதாரணப்படுத்தப்படாது, இஸரவேல் சந்ததியாரின் மத்தியில்

(*) எபி.யி.௨௨. (எ) எண். ௨௪. ௨௬. ௨௭. (அ) யாத். ௨௨. ௨௬. (ஆ) யாத். ௨௪. ௨௬. (இ) க.சா. ௨௨. ௨௬. (யக) எண். ௨௪. ௨௬. (யக) ஆதி. ௨௬. ௨௭. எண். ௨௪. ௨௬. (யக) எண். ௨௪. ௨௬. (யக) எண். ௨௪. ௨௬. (௨௪) உபா. ௨௨. ௨௬. மல். க. ௨. ௨௪. எபே. ௨. ௨௬. எபி. ௨. ௨௪. க. ௨. ௨௬. (௨௬) எண். ௨௪. ௨௬. சங். ௨. ௨௪. பிர. ௨. ௨௬. (௨௭) மல். க. ௨. (௨௬) அதி. ௨. ௨௪. (௨௮) எண். ௨௪. ௨௬. அதி. ௨. ௨௬. மல். க. ௨. (௨௮) உபா. ௨௨. ௨௬. (௨௯) சங். ௨. ௨௪. ஆமோ. ௨. ௨௬. (௩௦) எண். ௨௪. ௨௬. உபா. ௨. ௨௬. (௩௧) அதி. ௨. ௨௬. அதி. ௨. ௨௬. மத். ௨. ௨. லூக். ௨. ௨. அதி. ௨. ௨. ௪.

நான்பரிசுத்தரென்று மதிக்கப்படவேண்டும்; நா
 னே யுங்களைப் பரிசுத்தப்படுத்தும் யெகோ
 ௩௩ வா.—நான் உங்கள் தேவனாகும்படி எகிப்துதே
 சத்தினின்றும் உங்களைப் புறப்படுத்தினேன்; நா
 னே யெகோவாவென்று சொல்லென்றார்.

உக. அதிகாரம்.

க. யெகோவாவின் உற்சவங்கள்: ௩. ஓய்வுநாள்:
 ச. பஷ்கா: ௧. முதல்விளைவின் அரிக்கட்டு: ௪௫.
 பெந்திக்கோஸ்து உற்சவம்: ௨௨. சிந்தினகதி
 ரை எடுக்கலாகாதெனவிதித்தல்: ௨௩. தூரிய
 வாத்திய உற்சவம்: ௨௪. பிராயச்சித்ததினம்: ௩௩.
 குமுசையில்வசித்தலினுற்சவம்.

பின்னும் யெகோவா மோசேயைநோக்கி—
 ௨ நீ இலரவேல்சந்தியாரிடத்தில், நீங்கள் திருச்
 சபைகூடும்படி பிரசித்தம்பண்ணி யெகோ
 வாவுக்கென்று ஆசரிக்கவேண்டிய உற்சவங்க
 ளாவன.

௩ ஆறுநாள் வேலைகள் நடப்பிக்கப்படும்; ஏழாம்
 நாளோ இளைப்பாறுவதற்கேற்ற ஓய்வுநாள்; அ
 திலே திருச்சபைகூடவேண்டும்; அதிலேயெந்
 தவேலையுஞ் செய்யப்படாது: அது உங்கள் வா
 சஸ்தலமெங்கும் யெகோவாவுக்குரிய ஓய்
 வுநாள்.

௪ நீங்கள் திருச்சபைகூடும்படி அந்தந்தக்காலத்
 திலே பிரசித்தம்பண்ணவேண்டிய யெகோ
 ௫ வாவின் உற்சவங்களாவன.—முதலாம்மாதம்
 பதினொன்றினத்தில் சாயங்காலம் யெகோவா
 ௬ வின் பஷ்கா.—அந்தமாதம் பதினாற்தாந்தினத்தில்
 யெகோவாவுக்குப்பரிப்பில்லாத அப்பங்களி
 னுற்சவம் நடக்கும்; ஏழுநாள் புனிப்பில்லாத
 ௭ அப்பத்தைப்புகிக்கவேண்டும்.—முதலாம் நாளில்
 திருச்சபைகூடவேண்டும்; அதிலே எவ்விதசா
 ௮ தாரணவேலையுஞ் செய்யப்படாது.—ஏழுநாளும்
 யெகோவாவுக்கு அக்கினியில்பலியிடவேண்
 டும்; ஏழாம்நாள் திருச்சபைகூடவேண்டும்; அ
 திலே எவ்விதசாதாரணவேலையுஞ் செய்யப்படா
 தென்று சொல்லென்றார்.

௯ பின்னும் யெகோவா மோசேயைநோக்
 ௧0 கி,—நீ இலரவேல்சந்தியாரிடத்தில் நான் உங்
 களுக்களிக்கருந்தேசத்திலே நீங்கள் போய்ச்சேர்ந்
 தப்பி அங்கே அரியரியும்பொழுது உங்கள்
 முதல்விளைவின் ஒரு அரிக்கட்டை ஆசாரியனி
 ௧1 டத்திற் கொண்டுவரவேண்டும்.—உங்களுக்காக
 அது அங்கிகரிக்கப்படும்பொருட்டு அதை யெ
 ௧2 கோவாவின் சந்நிதியில் அசைவாட்டக்கட
 வன். ஓய்வுநாளுக்கு மற்றைநாள் ஆசாரியன் அ
 ௧3 யை அசைவாட்டவேண்டும்.—நீங்கள் அரிக்கட்
 ௧4 டை அசைவாட்டுந்தினத்தில் யெகோவாவுக்
 குத்தகனபலியாய்க்கும்மற்ற ஒரு வருஷத்துக்
 ௧5 யெகோவாவுக்குட்டியையும்,—அதினுடன் யெகோ

வாவுக்கு அக்கினியிலிடப்படும் சுகந்தபலியாய்
 ஒரு ஏபாவின் பத்திவிரண்டுபங்காகிய எண்ணெ
 யிற்பிசைந்த மெல்லியமாவின் வைவேத்தியத்தையு
 மும், கால் கின் திராட்சபான பலியையுமிடக்க
 ௧6 டவீர்கள்.—உங்கள் தேவனுக்குக் காணிக்கையெ
 யை நீங்கள் கொண்டுவருந்தினம்வரைக்கும் அப்
 பமும், வாட்டியகதிரும், பச்சைக்கதிரும் புகி
 கப்படாது. இதுவே உங்கள் வாசஸ்தலமெங்கும்
 உங்கள் தலைமுறைதோறும் நித்தியரியமம்.

நீங்கள் அசைவாட்டும்படி அரிக்கட்டைக் ௧7
 கொண்டுவருந் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதல்
 எண்ணி, ஏழு ஓய்வுநாள் பூரணமானபின்,—ஏ யெ
 ௧8 ழாம் ஓய்வுநாளுக்கு மற்றைநாளாகிய ஐம்பதாம்
 நாள்வரைக்கும் எண்ணிப்பின்பு யெகோவா
 ௧9 வுக்குப் புதிய வைவேத்தியத்தை யிடக்கடவீர்
 கள்.—நீங்கள் ஒரு ஏபாவின் பத்திவிரண்டுபங்கு ௧0
 மெல்லிய புளித்தமாவிலும்சுடப்பட்ட அசை
 வாட்டப்படமிரண்டப்பங்களை உங்கள் வாசஸ்
 தலங்களிலிருந்து யெகோவாவுக்கென்று மு
 தற்பலகைக்கொண்டுவந்து,—அப்பத்தோடே ௧1
 ௧2 யெகோவாவுக்குத்தகனபலியாகக் குற்ற
 மற்ற ஒரு வருஷத்து ஏழாட்டுக்குட்டிகளையும்,
 ஒரு இளங்கானையையும், இரண்டு ஆட்டுக்கடாக்
 ௧3 களையும், யெகோவாவுக்கு அக்கினியிலிடப்
 படும் சுகந்தபலியாக அவைகளுக்கடுத்தவைவேத்
 தியத்தையும், பான பலியையுமிட்டு,—வெள்ளா யெ
 ௧4 களில் ஒரு கடாவைப் பிராயச்சித்தபலியாக
 ௧5 வும், ஒரு வருஷத்து இரண்டு ஆட்டுக்குட்டி
 களை ஸ்தோத்திரபலியாகவுமிடக்கடவீர்கள்.—
 அவைகளை ஆசாரியன் முதற்பலகையெ அப்பத்தே ௧6
 ௧7 தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடும்சுட
 யெகோவாவின் சந்நிதியில் அசைவாட்டப்
 படும் வைவேத்தியமாக அசைவாட்டக்கடவன்:
 யெகோவாவுக்குப்பரிசுத்தமாகிய அவைகள்
 ஆசாரியனுடையவைகளாம்.—அத்தினத்தில்திருச் ௧8
 சபை கூடும்படி நீங்கள் பிரசித்தப்படுத்தவேண் ௧9
 டும். அதில் எவ்விதசாதாரணவேலையுஞ்செய்யப் ௨0
 ௨1 படாது: இது உங்கள் வாசஸ்தலமெங்கும் உங்கள்
 தலைமுறைதோறும் நித்தியரியமம்.

நீங்கள் உங்கள் தேசத்தில் அரியரியும்பொழு ௨௨
 ௨3 து, உங்கள் வயல்மூலைகளிலே தீர் அரியாமலுஞ்
 சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும் த
 ரித்திரருக்கும்பாதேசிகளுக்கும் அவைகளைவிட்
 ௨4 டிவிடுவீர்களாக: நானேயுங்கள் தேவனாகிய யெ
 ௨5 கோவாவென்று சொல்லென்றார்.

பின்னும் யெகோவா மோசேயைநோக் ௨௬
 ௨7 கி,—நீ இலரவேல்சந்தியாரிடத்தில் ஏழாம்மா ௨௮
 தம் முதல்தினத்தில் தூரியவாத்தியத்தின் ரூப
 கக்குறியாக ஒரு ஓய்வுநாளிருக்கும்; அதில் திருச்
 சபை கூடவேண்டும்.—அதில் எவ்வித சாதார ௨9
 ௩0 டெ

(௩௩) யாத்.சு.எ. எண். ௫௦.சக.—(உக. அதி. ௨) ௨. இரா. ய. ௨. ௨. சங். அக. ௩. (௩) யாத். ௨. ௫. ௧. உபா. ௫. ௫. ௧. ஓக்.
 ௫. ௫. ௫. (ச) யாத். ௨. ௩. ௫. (௫) யாத். ௫. ௨. ௬. உபா. ௫. ௧. ௧—அ. யோசு. ௫. ௫. (எ) யாத். ௫. ௨. ௫. ௧. (ஐ) யாத். ௨. ௩. ௫. ௧.
 ௫. ௧. எண். ௫. ௨. ௫. ௫. உபா. ௫. ௧. ௧. யோசு. ௩. ௫. ௫. ரோ. ௫. ௧. ௫. ௧. க. கொரி. ௫. ௫. ௨. ௫. யாத். ௧. ௫. ௫. ௧. வெளி. ௫. ௫. ௫. ௧.
 (௫) யாத். ௨. ௧. ௨. ௫. (௫) யாத். ௩. ௫. ௨. ௨. (௫) அப். ௨. ௧. எண். ௨. ௫. ௨. ௫. (௫) யாத். ௨. ௩. ௫. ௧. ௫. ௧. எண். ௫. ௫.
 ௫. ௧—௨. ௧. (௫) எண். ௨. ௫. ௩. ௫. ௫. அதி. ௩. ௧. (௨) எண். ௫. ௫. ௫. ௨. (௨) எண். ௨. ௧. ௧.

ணவேலையுஞ்செய்யலாகாது; யெ கோவாவுக்கு அக்கினியிற்பலியிடவேண்டுமென்று சொல்லென்றார்.

உக பின்னும் யெ கோவாமோசேயைநோக்கி, —
 ௨௭ அந்த ஏழாம்மாதம் பத்தாந்தினத்தில் பிராயச்சித்ததினமாயிருப்பதாக; அதில் திருச்சபைகூடவேண்டும். அதில் உங்கள் ஆத்துமத்தைக்கப்படுத்தி, யெ கோவாவுக்கு அக்கினியிற்பலியிடக்கடவீர்கள்.—அந்தத்தினம் உங்கள் தேவனாகிய யெ கோவாவின் சந்நிதியில் உங்களுக்குப்பிராயச்சித்தஞ் செய்யப்பெும் பிராயச்சித்ததினமாதலால் அதில் எந்தவேலையுஞ்செய்யக்கூடாது.—அத்தினத்தில் தன்னினைத்துக்கப்படுத்தாதிருப்பவனெவனோ அவன் தன் சனங்களிடமின்றிஞ்சேதிக்கப்படுவான்.—அத்தினத்தில் ஒருவன் யாதொரு வேலைசெய்தால், அவனை அகவன் சனங்களினின்றும் நாசப்படுத்துவேன்.—அதில் நீங்கள் எந்தவேலையுஞ்செய்யப்படாது: இது உங்கள் வாசல்தலமெங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்தியநியமமாயிருக்கும்.—அது நீங்கள் இளைப்பாறுதற்கான ஓய்வுநான்; அதில் உங்கள் ஆத்துமாவைத்துக்கப்படுத்தவேண்டும். அந்தமாதத்தின் ஒன்பதாந்தினம் சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலம்வரைக்கும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்களென்றார்.

௩௬ பின்னும் யெ கோவாமோசேயைநோக்கி, —
 ௩௭ நீ இஸரவேல் சந்ததியாரிடத்தில் அந்த ஏழாம்மாதம் பதினைந்தாந்தினமுதல் ஏழுநாளும் யெ கோவாவுக்குக்கூடா உற்சவம் நடக்கவேண்டுகூடும்.—முதல்தினத்தில் திருச்சபைகூடவேண்டும். அதில் எவ்வீதசாதாரணவேலையுஞ் செய்யப்படாது.—ஏழுநாள் யெ கோவாவுக்கு அக்கினியிற்பலியிடவேண்டும்; எட்டாம்நாளுந் திருச்சபைகூடவேண்டும்; அதிலும் யெ கோவாவுக்கு அக்கினியிற்பலியிடவேண்டும்; அது ஆசரிக்கப்படுத்தினம்: அதிலே எவ்வீதசாதாரணவேலையுஞ்செய்யப்படாது.—யெ கோவாவின் ஓய்வுநாள்களையும், நீங்கள் யெ கோவாவுக்கிடங்காணிக்கைகளையும், சங்கற்பங்கள்யாவையும், இஷ்டபலிகள் யாவையுமன்றி அந்தந்தநாள்நாளுக்குத்தக்கதாய்த் தகனபலியாகவும் நைவேத்தியமாகவும் மற்றைப்பலியாகவும் பாணபலியாகவும், —யெ கோவாவுக்கு அக்கினியில் நைவேத்தியமிடப்பட யெ கோவாவுக்கு இந்த உற்சவங்களை நீங்கள் திருச்சபையிலே பிரசித்தப்படுத்தவேண்டும்.—அன்றியும் நிலத்தின்பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம்மாதம் பதினைந்தாந்தினமுதல் ஏழுநாள் யெ கோவாவின் உற்சவத்தை ஆசரிக்கக்கடவீர்கள்.—முதல்தினம் ஓய்வுநான்; எட்டாந்தினமும் ஓய்வுநான்; முதல்நா

ளிலே நீங்கள் உத்தமவிருட்சங்களின் கிளைகளையும், பேரீந்துமட்டையோலைகளையும், தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும், ஆற்றலரிக்கையுங்கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய யெ கோவாவின் சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.—இப்படியே வருஷந்தோறும் ஏழுசகநாள் யெ கோவாவுக்கு உற்சவம் ஆசரிக்கக்கடவீர்கள்: இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாயிருக்கும், ஏழாம்மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.—நான் இஸரவேல் சந்ததியாரை எகிப்துதேசத்தினின்றும் புறப்படச்செய்தபொழுது, அவர்களைக்குடிசைகளில் வாசமாயிருக்கப்பண்ணினதை உங்கள் சந்தியோரியும்படிக்கு, —ஏழுநாளும் குடிசையில் வாசம் சகப்பண்ணக்கடவீர்கள்: இஸரவேலருக்குள்ளே பிறந்தவர்களெல்லாருக்குடிசைகளில் வாசப்பண்ணவேண்டும்: நானேயுங்கள் தேவனாகிய யெ கோவாவென்று சொல்லென்றார்.—அப்படியே சசமோசே யெ கோவாவின் உற்சவங்களை இஸரவேல் சந்ததியாருக்குத்தெரிவித்தான்.

உச. அதிகாரம்.

க. விளக்கெண்ணெய்: ௫. சமுசுத்தப்பம்: ௩. விலோமித்தின் புத்திரன் நிந்தனைசெய்தல்: ௩௭. கொலை: ௩௮. உத்தரவாதம்: ௨௬. நிந்தனை செய்தவனுக்குத்தண்டனை.

பின்னும் யெ கோவாமோசேயைநோக்கி, —
 ௧ நித்தமும் விளக்கெரியும்படிக்கு இஸரவேல் சந்தியார் இடித்துப்பிழிந்த தேவிரூட்சத்தின் சுத்தமான எண்ணெயையுன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடும்.—ஆரோனாவன் சபையின் ஆவாசத்தில் சாட்சிப்பத்திரத்தின் திரைச்சிலைக்குவெளியே சாயங்காலந்தொடங்கி விடியற்காலபரியந்தம் யெ கோவாவின் சந்நிதியில் நித்தமும் ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாயிருக்கும்.—அவன் பரிசுத்தக்கிளைவிளக்கின் அகல்களை யெ கோவாவின் சந்நிதியில் ஒருங்குப்படுத்தவேண்டும்.

அன்றியும் நீ மெல்லியமாவையெடுத்து ஒவ்வொரு அப்பம், ஒரு ஏபாவிற்பத்திலிரண்டுபற்குள்ளதாகப் பன்னிரண்டு அப்பஞ்சுடவேண்டும்.—நீ அவைகளை யெ கோவாவின் சந்நிதியில் பரிசுத்தபீடத்தின்மேல் ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறிருக்கும்படி இரண்டு அடுக்காகவைத்து, —யெ கோவாவுக்கு அக்கினியிலிடப்படும் ஞாபகக்குறியாகிய நைவேத்தியமாகும் பொருட்டு, அடுக்குத்தோறஞ்சுத்த குந்துருவையிடக்கடவாய்.—அவைகளை நித்திய உடன்படிக்கையாய் இஸரவேல் சந்ததியார்கையில் வாங்கி ஓய்வுநான் தோறும் யெ கோவாவின் சந்நிதி

(௨௭) அதி.யெ.கூ.யி. (௨௬) ஆதி.யெ.யெ. (கூ) அதி.உயி.கூ.௫.௬. (௩௭) யாத்.௨௬.யெ. எண்.௨௬.யெ. எஸ்.௩.௬.ச. கி.அ.யெ. ச.க.யெ.யெ. யோவா.எ.உ. (௩௬) எண்.௨௬.௬.௫. நி.அ.யெ.யெ. யோவா.எ.௬.௭. உபா.யெ.யெ. அ. நி.அ.யெ. யெ.யெ.யெ.க.யெ. (௩௬) உபா.யெ.யெ. (௪௩) நி.அ.யெ.யெ. உபா.யெ.யெ.யெ. (௪௬) நி.அ.யெ.யெ. (௪௨) உபா.கூ.யெ. ச.வ்.எ.௫.௫.அ. (௪௬) நி.அ.யெ.யெ.யெ. (௨௭) அதி. உ. யாத்.௨௭.உயி.௨௬. (௪) யாத்.௩௬.௬. (௫) யாத். ௨௫.௬. (௬) க.இரா.எ.ச.அ. ௨.நாளா.ச.யெ. எ.பி.கூ.உ. (௮) எண்.௪.௬. ௨.நாளா.௨.௪.

க யில் அடுக்கிவைக்கக்கடவன்.—நித்திய நியமமாக யெ கோவாவுக்கு அக்கினியிலிடப்படும் நைவேத்தியங்களுக்குள் அவைகள் மிகவும் பரிசுத்தமானவைகளாகையால் அவைகள் ஆரோணுக்கும் அவன்புத்திரருக்கு முரித்தாகும்: அவைகளைப்பரிசுத்தஸ்தானத்திற்குபுசிக்கக்கடவர்கள்.

ய அக்காலத்திலே இஸரவேல்வமிசத்திலுள்ளஸ்திரிக்கும், எகிப்தியனான ஒருவனுக்கும் புத்திரனானவன் இஸரவேல் சந்ததியார் மத்தியிலே புறப்பட்டுவந்து இஸரவேல்சந்ததியிலுள்ள ஒருவகனுடன்பானயத்தில் விரோதஞ்செய்தான்.—அப்பொழுது இஸரவேல்வமிசத்திலுள்ளஸ்திரியின் புத்திரனானவன் யெ கோவாவின் நாமத்தை நிந்தனைபண்ணிச்சபித்தான். அவனை மோசேயினிடத்துக்குக் கொண்டுவந்தார்கள். தானின் கோத்திரத்திலுள்ள திபரி யென்பவனுடையபுத்திரியாகிய ஷிலொமித்தென்பவன் அவன்மாதா.—
யெ கோவாவின் திருவுள்ளந்தங்களுக்குத்தெரிவிக்கப்படாமலும், அவனைச் சிறைச்சாலையில் வைத்தார்கள்.—யெ கோவா மோசேயைநோக்கியிசுதி—சாபஞ்செய்தவனைப் பானயத்திற்குப்புறம்பெகொண்டவா; கேட்டவர்களெல்லாரும் அவனுடையதலையின்மேல் தங்கள் கைகளைவைத்த பின்பு சபையாரெல்லாரும் அவனைக்கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்.—நீ இஸரவேல் சந்ததியாரிடத்தில் தன் தேவனைச் சபிக்கிறவனெவனோ அவன் தன் பாவத்தின்தண்டனையை அனுபவிப்பான்.—யெ கோவாவின் நாமத்தை நிந்தனைபண்ணுகிறவனெவனோ, அவன் கொலை செய்யப்படவேண்டும். சபையாரெல்லாரும் அவனைக்கல்லெறியவேண்டும்: யெ கோவாவின் நாமத்தை நிந்தனைபண்ணுகிறவன் பரதேசியானாலுஞ்சுதேசியானாலும் அவன் கொலைசெய்யப்படவேண்டும்.

யெ ஒருமனிதனைக் கொல்லுகிறவனெவனோ, அவன்கொலை செய்யப்படவேண்டும்.

யெ மிருகத்தைவைத்தகிறவன், மிருகத்துக்கு மிருகங்கொடுக்கக்கடவன்.—பிறனையொருவன் ஊனப்படுத்தினால், அவன்செய்தபடியே அவனுக்குஞ்செய்யப்படவேண்டும்.—சிறைவுக்குச்சிறைவு, கண்ணுக்குக்கண், பல்லுக்குப்பால், ஒருமனிதனுக்கு அவன் ஊனப்படுத்தினதுபோல், அவனுக்கும் அப்படியேசெய்யவேண்டும்.—மிருகத்தைக்கொன்றவன், அதற்குப்பிரதியாக மிருகத்தைக்கொடுக்கக்கடவன். மனிதனைக்கொன்றவனெவனோ கொலைசெய்யப்படவேண்டும்.—சுதேசிகளும் பரதேசிகளும் ஒரே கட்டளையிருக்கவேண்டும்: நானே உங்கள் தேவனாகிய யெ கோவா வென்றுசொல்லென்றார்.

(க) க.சா.மு.௨.௧.௬. மத்.யெ.௨.௪. மாற்.௨.௨௪. லூக்.௬.௪. யாத்.௨௬.௩௬. (யெ) யோபு.௧.௫.௧௨,௨௨. ஏசா.௮.௨௧. யாத்.யெ.௨௨,௨௪. (யெ) எண்.யெ.௩.௪. யாத்.யெ.யெ.௧௬. (யெ) உபா.யெ.௧௬. (யெ) அதி.௫.௧: எண்.௧.யெ.௧௬ (யெ) க.இரா.௨.௧.யெ.௧௬ சங்.எச.யெ.யெ. மத்.யெ.௨.௩. யாத்.௨.௧. (யெ) யாத்.௨.௧.யெ.௨. எண்.௩.௫.௧௬. உபா.யெ.௧.யெ.௨. (யெ) யாத்.௨.௧.௨. உபா.யெ.௨.௧.மத்.௫.௧௮. (௨௧) யாத்.௨.௧.௩. வச.யெ. (௨௨) யாத்.யெ.௨.௪. எண்.யெ.௧.௬. (௨௩) அதி. ௨. யாத்.௨.௧.யெ. ௨.நாளா.௩.௨. (௫) உ.இரா.யெ.௩.௬. (௬) அதி.௨.௧.௨.௪.௨. (யெ) ஏசா.௧.௨. ஏசா.௧.௬. ௪. ஏரே.௩.௪.யெ.யெ. லூக்.௪.யெ. எண்.௩.௪.௪.

மோசே சபித்தவனைப் பானயத்திற்குப்புறம் உருபெகொண்டவந்து அவனைக்கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று இஸரவேல்சந்ததியாரிடத்திற்கு சொன்னான். இஸரவேல் சந்ததியார் யெ கோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

௨௫. அதிகாரம்.

க. எழாம்வருஷமெல்லாம் ஒய்வுவருஷமாம் படியிதித்தல்: அ. ஐம்பதாம்வருஷமெல்லாம் மகோற்சவஞ்செய்யும்படி விதித்தல்: யெ. உபத்திரவத்தைநீக்கல்: யெ. கீழ்ப்படிதலின்பலன்: உரு.நிலமீட்டல்: உரு. வீமீட்டல்: ௩௫. தரித்திரருக்கிரங்கல்: ௩௬. அடிமைகளை நடத்துவதி: ௪௧. சிறைமீட்டல்.

பின்னும் சீனாய் மலையில் யெ கோவா மோசேயைநோக்கி,—நீ இஸரவேல் சந்ததியாரிடத்தில் நான் உங்களுக்கு அளிக்குந்தேசத்தில் நீங்கள் போய்ச்சேர்ந்தபின்பு யெ கோவாவுக்குத் தேசத்தின் ஒய்வுகாலமிருக்கவேண்டும்.—ஆறுவருஷம் உன்வயலை விதைப்பாய், உன் திராட்சத்தை நறுக்கி அவைகளின்பலனைச்சேர்ப்பாய்.—தேசம் இளைப்பாறுவதற்கு எழாம்வருஷம் யெ கோவாவுக்கு ஒய்வு வருஷமாயிருக்கவேண்டும்; அதில் உன் நிலத்தில் விதைக்கவும், உன் திராட்சத்தை நறுக்கவும் வேண்டாம்.—தானுய்வினைந்ததையும் வெட்டவேண்டாம்; நறுக்கப்படாத திராட்சக்கனியையும் பறிக்கவேண்டாம்; அது தேசத்துக்கு ஒய்வுவருஷமாகும்.—தேசத்தின் ஒய்வுவருஷத்தின்பலன், உங்களுக்கும் உங்கன்பணிவிடைக்காரருக்கும் உங்கன்பணிவிடைக்காரிகளுக்கும் உங்கள் கூலிக்காரருக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிகளுக்கும் ஆகாரமாயிருக்கும்.—அதில் வினைந்திருப்பதெல்லாம் உங்கள் தேசத்திலுள்ள மிருகசேவன்களுக்கும் ஆகாரமாயிருக்கும்.

அன்றியும் ஒய்வுவருஷங்கள் ஏழையும் ஏழிணாற்பெருக்குங்கள்; அந்த ஏழேழு வருஷங்களும் உங்களுக்கு நாற்பத்தொன்பது வருஷமாகும்.—அவ்வருஷத்துக்கு எழாம்மாதம் பத்தாந்தினத்தில் மகாசத்தம்பொருந்தியஎக்காளம் ஊதவேண்டும்; பிராயச்சித்தினத்தில் அந்த எக்காளம் உங்கள் தேசமெங்கும் ஊதவேண்டும்.—ஐம்பதாம்வருஷத்தைப்பரிசுத்தப்படுத்தித் தேசத்தார் சமஸ்தருக்கும் விடுதலையென்று ஏங்கும்பிரசித்தப்படுத்தவேண்டும்; அது உங்களுக்கு யோபேலென்னும் மகோற்சவம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் சந்தரத்துக்குத்திரும்பிப்போகக்கடவன்; உங்களில் ஒவ்வொருவனுந்தன் தன் வமிசத்துக்குத்திரும்பிப்போகக்கட

யென்.—அந்த ஐம்பதாம்வருஷம் உங்களுக்கு யோ பேலென்னும் மகோற்சவகாலம். அதுவே யோ பேலென்னும் மகோற்சவம். அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; ஆதலால் நீங்கள் அதில் விதையாமலும், தானும் விளைந்தவைகளை அரியாமலும், நறுக்கப்படாத உங்களுக்கிராட்ச்ச் களியைப்பறியாமலும் இருக்கவேண்டும்.—நீங்கள் வயல்வெளியில் விளைந்தவைகளைப் புரிக்கவேண்டும்.—யோபேலென்னும் மகோற்சவத்தில் உங்களில் ஒவ்வொருவனுந் தன் தன் சுதந்தரத்துக்குத் திரும்பிப்போகக்கடவன்.

யச ஆகையால் எதையாவது பிறனுக்கு விற்றாலும், அவன் கையிற்கொண்டாலும், ஒருவருக்கு கொடுவர் அநியாயஞ்செய்யப்படாது.—மகோற்சவத்துக்குப் பின்வரும் வருஷத்தொகைக்கேற் கப்பிறனிட்டுத்திரி கொள்ளுங்கள்; பலனுள்ளவருஷத்தொகைக்கேற் அவனுக்கு விற்றானால் யச க.—பலனுள்ளவருஷத்துக்கேற் அவனுக்கு விற்றிருப்படியால் வருஷத்தொகையேறிலாவியை யேற்றவும், வருஷத்தொகை குறைந்தால், யெ விலையைக்குறைக்கவும் வேண்டும்.—நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்யப்படாது; உங்கள் தேவனுக்குப் பின்புலங்கள்: நானே உங்கள் தேவனாகிய யெகோவா.

யஅ என்னுடைய கட்டளைகளின்படி செய்து, என்னுடைய விதிப்பிரமாணங்களைக்காத்து நடவடிக் கன், அப்பொழுது உங்கள் தேசத்தில் வாழ்வடைந் துவசித்திருப்பீர்கள்.—பூமி தன் களியைத்தரும், நீங்கள் திருத்தியாகப் புசித்து வாழ்வடைந்து வசித் தவ திருப்பீர்கள்.—ஏழாம் வருஷத்தில் எதைப்புசிப்போம், நாங்கள் விதைப்பது மில்லை விளைந்ததைச் சேர்ப்பது மில்லையென்று சொல்வீர்களாகில்,—உக நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதஞ்செய்யவேண்டும்; அது மூன்றாவருஷத்துக்குத்தக் உக பண்ணைத்தரும்.—நீங்கள் எட்டாம் வருஷத்தில் விதைத்து ஒன்பதாம் வருஷத்திலும் பழையபலனைப்புசிப்பீர்கள்; அதின்பலன் விளையும்வரைக்கும் பழையதானியத்தையே புசிப்பீர்கள்.

உக அந்தத்தேசம் எனக்குரித்தாதலால் நீங்களுக்கள் நிலங்களை அறுதியாய் விற்றவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும், என்னிடத்தில் விடுதிபெற்றவர்களுமாயிருக்கிறீர்கள்.—நீங்கள் சுதந்தரிக்குந்தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள அனுமதி உக கொடுக்கவேண்டும்.—உங்களுக்கோதரன் தரித்திரப்பட்டுத்தன் சுதந்தரத்திலெதையாகிலும் விற்றும்போட அவனினைத்தானொருவன் அதைமீட்டுமபடிவந்தால் அவன்தானே கோதரன் விற்றதை உக மீட்கலாம்.—அதைமீட்க ஒருவருமில்லாமல்தா

னே அதைமீட்கத்தக்கவனானால்,—அது விலைப் பட்டவருஷத்தை யெண்ணிக்கழித்து மீந்ததொகையைக் கொண்டவனுக்குக் கொடுத்துத் தன் சுதந்தரத்துக்குத் திரும்பிப்போகக்கடவன்.—அப்படிக்கொடுக்க முடியாதிருந்தால், விற்கப்பட்டது, மகோற்சவவருஷம் வரைக்கும் வாங்கினவன்கையிலிருக்கவேண்டும்; மகோற்சவத்தில் அதுவிடுதலையாகும், அப்பொழுது அவன் தன் சுதந்தரத்துக்குத் திரும்பிப்போவான்.

ஒருவன் மதில்கூழ்ந்த நகரத்திலுள்ள தன்வா உக சஸ்தலமாகிய வீட்டைவிற்றால், அதைவிற்ற ஒரு வருஷத்துக்குள் அதைமீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளே மீட்டுக்கொள்ளவேண்டும்.—ஒரு வருஷத்துக்குள்ளே அது மீட்கப்படாதிருந்தால், மதில்கூழ்ந்த நகரத்திலுள்ள அந்தவீடு அதைக்கொண்டவனுக்கே தலைமுறைதோறும் உரித்தாகும்; அது மகோற்சவத்திலும் விடுதலையாகாது.—மதில்கூழ்ப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளுக்கோ தேசத்தின் நிலங்கள் போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; மகோற்சவத்தில் அவைகள் விடுதலையாகும்.—லேவியர் தங் கூடகன்பட்டணங்களை யாகிலும் தங்களுக்குச் சுதந்தரமான பட்டணங்களிலுள்ள வீடுகளை யாகிலும் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்; இளரவேல் சந்ததியாருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குச் சுதந்தரமாதலால்,—ஒருவன் லேவியரிடத்தில் வீட்டை கூடியாகிலும், அவர்கள் சுதந்தரமாகிய பட்டணத்தையாகிலும் கொண்டால், விற்கப்பட்ட அவைகள் மகோற்சவத்தில் விடுதலையாகும்.—அவர்கள் பட்டணங்களைச் சேர்ந்த பேட்டைகளிலுள்ள நிலம் அவர்களுக்கு நித்திய சுதந்தரமாயிருக்கிறபடியால் அதுவிலைப்படலாகாது.

உன்சகோதரன் தரித்திரப்பட்டுக்கைமெலிற் கூடுதானாகில் அவன் பரதேசியானாலும், விடுதிபெற்றவனானாலும், உன்னுடன்கூடவசிக்கும்படிக்கு அவனை ஆதரித்துக்கொள்ளவேண்டும்.—நீ அவன் கூகையில்வட்டியையும் இலாபத்தையும் வாங்காமல் உன் தேவனுக்குப்பயந்து, உன்சகோதரன் உன்னோடே கூடவாழும்படி செய்வாயாக.—அவனுக்கு உன்பணத்தைவட்டிக்காகவும், உன்னாகாரத்தை இலாபத்துக்காகவும் கொடுக்கப்படாது.—உங்களுக்குக்கானான் தேசத்தையளித்து உங்களுக்குத் தேவனாகும்பொருட்டு உங்களை எகிப்து தேசத்தினின்றும் புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய யெகோவா நானே.

உன்சகோதரன் தரித்திரனாகி உனக்குவிலைப் கூடப்பட்டால் அவனை அடிமைபோல ஊழியஞ்செய்

(யச) அதி.உஎ.உச. எண்.கச.ச. (யச) க.சாமு.யெ.கச.ச. மீகா.உஉ. க.கொரி.சு.அ. (யச) அதி.உஎ.யச.உக. (யச) உபா.யெ.ய. சங்.ச.அ. நீதி.உக.க. எரே.உக.க. (யச) அதி.உச.சு. எசேக்.கச.உசு.உஎ.உசு. (உய) மத்.ச.உசு.க. (உச) யாத்.யச.உக. (உச) உ.இரா.யச.உக. யோச.சு.யச.யெ. (உச) உபா.கஉ.சக. சங்.அ.சு.க. யோவே.உய.அ. க.நாளா.உக.யசு. சங்.கூ.யெ. சங்.யசு.யசு. க.பேதுரு.உய.சு. (உசு) ருத்.உ.உய. (உச) அதி.சு.எ. (உஎ) வச.சு.யசு.சு. (கஉ) எண்.கசு.உ. யோச.உக.உ. (கசு) உபா.யசு.எ.அ. சங்.கச.உசு. நீதி.யச.கச. ஓக்.ச.கசு. அப்.யச.உக. ரோ.யெ.ய. க.யோவா.க.யெ. (கசு) யாத்.உஉ.உசு. நீதி.சு.எ. சங்.யசு.சு. நீதி.உசு.அ. எசேக்.யசு.அ. (கசு) உபா.யசு.யெ. க.இரா.க.உஉ. எரே.கச.யச. வச.சசு. எரே.உசு.யச.

சய யும்படி நெருக்கவேண்டாம்.—அவன் கூலிக்காரனையும் விடுதிபெற்றவனையும்போல உன்னுடன் வசித்து, மகோற்சவவருஷம்வரைக்கும் உனக்கு சக வேலைசெய்யக்கடவன்.—பின்பு தன் பிள்ளைகளுடன் உன்னைவிட்டுநீங்கித் தன் குடும்பத்திற்குத் தன்பிதாக்களின் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போசுடக்கடவன்.—அவர்கள் எந்தாசர், நாணவர்களை எகிப்துதேசத்தினின்றும் புறப்படச்செய்தேன்: ஆதலால் அவர்கள் அடிமையாகவிலைப்படலாகாசுகுது.—நீ அவர்களைக்கடுமையாக ஆளவேண்டாம். சச உன் தேவனுக்குப் பயப்படுகா.—உங்களைச்சூழ்ந்திருக்கிற புறத்தேசத்தாரர்களில் யாராகிலும் உனக்குப்பணிவிடைக்காரராகவும் பணிவிடைக்காரிகளாகவுமிருக்கலாம்; அவர்களுக்குள்ளே பணிவிடைக்காரர்களையும், பணிவிடைக்காசுகுரிர்களையும் நீவாங்கலாம்.—உங்களிடத்தில் தங்கும் பரதேசிகளுடைய புத்திரருக்குள்ளும், அவர்களுக்கள் தேசத்திற்பெற்ற உங்களுடையருக்கிற அவர்கள் குடும்பத்தாருக்குள்ளும், நீங்கள் விலைக்குக்கொள்ளலாம்; அவர்களை உங்களுக்குச்சுதந்தரமாக்கலாம்.—அவர்களை உங்களுக்குப்பின்வரும் உங்கள் சந்ததியாருஞ்சுதந்தரிக்குஞ்சுதந்தரமாக்கலாம்; அவர்கள் உங்களுக்குமீளா அடிமையாயிருக்கவேண்டும்: உங்களுக்கோதரராகிய இஸரவேல் சந்ததியார் ஒருவரையொருவர்கடுமையாயானவேண்டாம்.

சஎ விடுதி பெற்றவனாகிலும் பரதேசியாகிலுஞ்செல்வனாயிருக்க அவன்சமீபத்தில்வசிக்கும்உன்சகோதரன்தரித்திரப்பட்டு, அந்தப்பரதேசிக்காகிலும் விடுதிபெற்றவனுக்காகிலும் பரதேசியின்குடும்பத்தாரிலெவனுக்காகிலும் தன்னை விற்றானுசுகில்,—அவன் விலைப்பட்டபின் திரும்பமீட்கப்படலாம்; அவன்சகோதரரிலொருவன் அவனைமீட்கலாம்.—அவனுடைய பிதாவின் சகோதரனாகிலும் அச்சகோதரனுடைய புத்திரனாகிலும் அவன்குடும்பத்திலுள்ள அவனினத்தாரிலெவனாகிலும் அவனைமீட்கலாம்; தன்னுட்கடாகிரந்தால் (சு) அவன் தன்னைத்தானே மீட்கலாம்.—அவன் தான் விலைப்பட்டவருஷத்தொடங்கி மகோற்சவவருஷம்வரைக்கும் தன்னைக்கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய விலைப்பணம் கூலிக்காரனுடைய காலக்கிரயம்போல் (சு) வருஷத்தொகைக்கேற்றதாயிருக்கவேண்டும்.—வருஷங்கள் அதிகமாயிருந்தால், அவன்தான்கொள்ளப்பட்டபணத்தில் அவைகளுக்குத்தக்கதைத் தன் மீட்சியின் விஸயாகத் திரும்பக்கொடுக்க (சு) வேண்டும்.—மகோற்சவவருஷத்துக்குக் கொஞ்சவருஷம்மாத்திரங்குறைவாயிருந்தால், அவனு

டன் கணக்குப்பார்த்துவருஷத்தொகைக்கேற்றத்தன் மீட்சியின்விலையை அவனுக்குத்திரும்பக்கொடுக்கவேண்டும்.—இவன் வருஷக்கூலிக்கார (சு) னைப்போல் அவனிடத்திலிருக்கவேண்டும்; அவன் உனக்குமுன்பாக இவனைக்கடுமையாக ஆளவேண்டாம்.—இப்படி இவன்மீட்கப்படாதிருஞ்சுதால் இவன் தன்பிள்ளைகளுடன் மகோற்சவவருஷத்திலே விடுதியையாவான்.—இஸரவேல் சந்ததி (சு) யார் என்பணிவிடைக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்தினின்றும் புறப்படச்செய்த என் பணிவிடைக்காரர்கள்: நானே உங்கள் தேவனாகிய யெகோவா வென்று சொல்லென்றார்.

உக. அதிகாரம்.

க. விகிரகாராதனையைவிலக்கல்: கூ. கட்டளையைக்காத்துக்கொள்வதினாலுண்டாகும் ஆசீர்வாதங்களைவிவரித்தல்: டிச. கட்டளை மீறுவதினாலுண்டாகுஞ்சாபங்களைவிவரித்தல்: சய. மனந்திரும்பும் அவர்களுக்கு வாக்குத்தத்தஞ்செய்தல்.

நானே உங்களுக்கேவனாகிய யெகோவா: ஆகையால் நீங்கள் நமஸ்காரம்பண்ணுவதற்கு, உங்களுக்கேசத்திலுங்களுக்காக விகிரகங்களையாகிலும், தொழிற்படுத்திய உருபத்தையாகிலும் உண்டிபண்ணாமலும், ஸ்தம்பலிக்கிரகத்தை நிறுத்தாமலும், எந்தச்சிலாவிக்கிரகத்தையும் ஸ்தாபியாமலுமிருப்பீர்களாக.—என் ஓய்வுநாளை ஆசரித்துக்கொள்ளுங்கள்; பரிசுத்தஸ்தானத்தை மதிப்பீர்களாக: நானே யெகோவா.

நீங்கள் என்னியமங்களின்படி நடந்து என்கட்டளைகளைக்காத்து அவைகளின்படியே செய்வீர்களாகில்,—நான் வேண்டுகாலத்திலுங்களுக்கு மறைபெய்யப்பண்ணுவேன்; பூமிதானியத்தை விளைவிக்கும்; வெளியிலுள்ள விருட்சங்கள் களைகளைத்தரும்.—திராட்சம்பறிக்குங்காலம்வரைக்கும், போரடிக்குங்காலமிருக்கும்; விதைப்புக்காலம்வரைக்கும், திராட்சம்பறிக்குங்காலமிருக்கும்; நீங்கள் திருத்தியாக உங்கள் ஆகாரத்தைப்புகித்து, உங்களுக்கேசத்தில் வசித்துவாழ்வடைவீர்கள்.—தேசத்தில் சமாதானமிருக்கச்செய்வேன், நீங்கள் படுத்துக்கொள்வீர்கள், ஒருவரும் உங்களைப் பயப்படுத்தவிடேன்: துஷ்டமிருகங்களைத் தேசத்தினின்றும் அகற்றுவேன், கட்கம் உங்கள் தேசத்தில் உலாவாது.—உங்களுக்கேசத்தாருக்களை ஒட்டுவீர்கள்; அவர்கள் உங்கள் முன்கட்கத்தால் விழுவார்கள்.—உங்களில் ஐந்துபெயர் தூறுபெயரை ஒட்டுவீர்கள்; உங்களில் தூறுபெயர் பதினாயிரவரைப்புறங்காண்பார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்கள் முன் கட்கத்தால் விழுவார்கள்.—நான் கூ

(சக) யாத்.உக.க. (சஉ) வச.சு. ரோ.சு.உ. க.கொரி.எ.உ. (சக) எபே.ச.க. கொலோ.ச.க. யாத்.க.யெ, உக. மல்.க.சு. (சச) ஏசா.சு.க.சு. (சசு) ஏசா.யெ.உ. (சஅ) நிகி.சு.சு. (சு) ஏசா.யெ.யெ. (சு) யாத்.உக. உ.க.—(உக. அதி. க.) யாத்.உய்.சு. (சங்.க.எ.எ. (உ) அதி.யெ.க.யெ. (க) உபா.யெ.யெ.யெ. (ச) ஏசா.க.யெ. உக. எசேக்.க.ச.உ. யோவே.உ.உ.உ.ச. சங்.சு.எ.ச. எசேக்.க.ச.உ. சக.யெ.உ. (சு) ஆமோ.க.யெ. உபா. யெ.யெ. யோவே.உ.யெ.உ. யோபு.யெ.யெ. (சு) க.நாளா.உ.உ.ச. சங்.உ.யெ. ஏசா.சு.எ. ஏசா.க.சு. எரே. க.யெ. எசேக்.க.ச.உ. ஒசெ.உ.யெ. செப்.க.யெ. உ.இரா.யெ.உ. எசேக்.யெ.யெ. (அ) உபா.க.யெ. யோச. உ.க.யெ. (க) யாத்.உ.உ.உ. உ.இரா.யெ.உ.க. ஆதி.யெ.சு.எ.

உங்களுக்கு அனுக்கிரகஞ்செய்து, உங்களைத் தழைக்கவும் பெருகவும்பண்ணி, உங்களோடே வன்னுடன்படிக்கையை ஸ்தாபிப்பேன்.—பழையதானியத்தைப் புசித்துப் புதியதானியத்தினியித்தம் பழையதானியத்தைவெளியே கொண்டுவருக வீர்கள்.—உங்கள் மத்தியில் என் ஆகாசத்தைஸ்தாபிப்பேன்: நான் உங்களைவெறுக்கமாட்டேன்.—உநான் உங்கள்மத்தியிலே உலாவித்திரிவேன், உங்களுக்குத் தேவனாவேன், நீங்களென்சனங்களுக்காவீர்கள்.—நீங்களினி அடிமைகளாயிராதபடி உங்கள் தேவனாயெயேகாவாவாகிய நான் உங்களை எசித்துதேசத்தினின்றும் புறப்பட்பண்ணினேன், உங்கள் துக்கத்தின்பந்தத்தை நீக்கி உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணினேன்.

உச என் கட்டளைகள் யாவையுக்கைக்கொள்ளாமல் என்னுடன்படிக்கையை மீறும்படி நீங்களெயெனக்குச்செவிகொடாமலும்;—என் கட்டளைகள் யாவையுக்கைக்கொள்ளாமலும்,என்நியமங்களை அவமதித்து என் விதிப்பிரமாணங்களை வெறுப்புகுபீர்களாகில்,—கண்ணைக்குருடாக்கிறதற்கும்,இருதயபீடையைத் தருவதற்குமேற்ற பயங்கரத்தையும், சீனையையும், நடுக்கச்சுரத்தையும், உங்களுக்குவரப்பண்ணுவேன்: நீங்கள் விதைக்கும்விதைவருதா, உங்கள் சத்துருக்கள் அதைப் புசிப்பார்கள்.—நான் உங்களுக்குவிரோதமாய் என்முகத்தைத்திருப்புவேன், உங்கள் சத்துருவுக்குமுன் கொலைபிரிகள்: உங்கள்பகைவர்களை ஆளுவார்கள்; உங்களைத்தொடர்பவர்கள் ஒருவருமில்லாதிருந்தாலும்ஒடுவீர்கள்.—இவ்விதமாய் உங்களுக்குச்செய்வேன். இப்படி நடந்தும்நீங்களெனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்கள்கிமித்தம்இன்னும்எழுமடங்கு உங்களைத்தண்டிப்பேன்.—உங்கள் பராக்கிரமகருவத்தைத்தகர்த்து, உங்கள்வானத்தையிரும்பும், உங்கள்பூமியை உலப்பித்தனையும்போலாக்குவேன்.—உங்கள் பிரயாசம் விருதாவாய் முடியும்: உங்கள் தேசத்தானியத்தை வினைவிக்கவுமாட்டாது; தேசத்தின் விருட்சங்கனிகளைத்தரவுமாட்டாது;—பின்னும் நீங்கள் எனக்கு விரோதமாய்நடந்து எனக்குச் செவிகொடாதிருந்தால், நான் உங்கள் பாவங்களுக்கேறக இன்னும் எழுமடங்குகிலேசத்தை உங்க உன்மேல் வருவிப்பேன்.—உங்களைப் புத்திரவீனராக்கி, உங்கள் ஆடுமாமெளியுழித்து, உங்கள் தொலையைக் குறைவுபடுத்துவதற்குத்துஷ்டமி

ருகங்களை உங்களுக்குள் அனுப்புவேன்; உங்கள் வழிகள் பாழாய்க்கிடக்கும்.—என்னால்வரும் இவைகளினாலும், நீங்கள் சீர்திருந்த மனதில்லாமல் எனக்கு விரோதமாய்நடந்தால்,—நான் உங்களுக்கு விரோதமாய்நடந்து, உங்கள் பாவங்களினியித்தம் இன்னும் எழுமடங்கு தண்டனை செய்வேன்.—என்னுடன்படிக்கையை மீறின உருதற்குப் பழிவாங்குங்கட்கத்தை யுங்கன்மேல் விழப்பண்ணுவேன்: நீங்களுங்கள் பட்டணங்களிற்சேர்ந்தபின்பு உங்களுக்குள்ளேபெருவாரிக்காய்ச்சலை அனுப்புவேன்: நீங்கள் சத்துருவின்கையில் அகப்படுவீர்கள்.—உங்கள் ஆகாரமாகியகோஉசலை நான் முறித்துப்போட உங்களுக்குப்பத்து ஸ்திரிகள் ஒரு அடுப்பில் அப்பஞ்சட்டு அதைத்திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடும்பார்கள்: நீங்கள் அதைப்புகித்துத் திருத்தியுடையாதிருப்பீர்கள்.—இன்னுமிவைகெல்லாவற்றினாலும் நீங்க உனெனக்குச் செவிகொடாமல் எனக்கு விரோதமாய்நடந்தால்,—நானும் உக்கிரங்கொண்டு உங்களுக்குவிரோதமாய் நடப்பேன்; நானே உங்கள் பாவங்களினியித்தம் உங்களுக்கு எழுமடங்கு தண்டனைசெய்வேன்.—உங்கள்புத்திரருடையமாமிசத்தையும், உங்கள் புத்திரிகளுடைய மாமிசத்தையும் புசிப்பீர்கள்.—நான் உங்களுயிர்த்த ஸ்தாநியனங்களையுழித்து, உங்கள் உருபங்களைத் துணித்து, உங்கள் பிணங்களை விக்கிரகப்பிணங்களமெலறிவேன்; எனதுள்ளம் உங்களை வெறுக்கும்.—உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் கூசுபரிசுத்தஸ்தானங்களைப்பாழுமாக்குவேன்; உங்கள் சுகந்தத்தின் வாசனையை மோந்துகொள்ளேன்.—நான் அத்தேசத்தைப்பாழாக்குவேன்; அகஉதில் வசிக்கும் உங்கள் சத்துருக்களும் பார்த்துப்பிரமிப்பார்கள்.—புறத்தேசத்தாருக்குள்ளே உங்களைச்சிதற அடித்து, உங்கள்பின்னெகட்கத்தையும் உருவுவேன்: உங்கள்தேசம் பாழ்பட்டுப்போம், உங்கள் பட்டணங்களும் வெறுமையாகும்.—அக்காலத்தில் தேசம் பாழாயிருக்க அது தன் ஓய்சுவுநாள்களை அனுபவிக்கும்; நீங்களோ உங்கள்சத்துருக்களின் தேசத்திலிருப்பீர்கள்; அப்பொழுது அந்தத்தேசம் இளைப்பாறித் தன் ஓய்சுவுநாள்களை அனுபவிக்கும்.—அதுபாழாயிருக்கும்எனவும் இகூஇளைப்பாறும்; நீங்கள் அங்கேவசித்தபொழுது உங்கள்ஓய்சுவுநாள்களில், அதுஇளைப்பாறவில்லையே.—உங்களுக்குள் உயிர்கொண்டு தப்பினவர்களுக்கூ

(உச) யாத்.உடு.அ. யோசு.உஉ.உக. சங்.எசு.உ. எசேக்.கூ.எசு.உஎ.உஅ. வெளி.உச.க. உபா.கஉ.யக. (யஉ) உகொரி.சு.யசு. யாத்.சு.எ. (யக) எரே.உ.உய. எசேக்.கூ.உஎ. (யச) உபா.உஅ.யடு. புல.உ.யஎ. மல்.உ.உ. (யடு) உ.இரா.யஎ.யடு. (யசு) உபா.உஅ.சு.கூ.சு.எ. எரே.யடு.அ. உபா.உஅ.உஉ. ச.சாமு.உ.கூ. உபா.உஅ.கூ.கூ. எரே.யு.யஎ. மீகா.சு.யடு. (யஎ) உபா.உஅ.உடு. எரே.யக.எ. சங்.நாசு.சக. சங்.கூ.கூ. நீதி.உஅ.க. (யஅ) க.சாமு.உ.டு. நீதி.உச.யசு. (யக) ஏசா.உடு.யக. எசேக்.எ.உச. உபா.உஅ.உக. (உய) சங்.நா.உஎ.க. ஏசா.சக.சு. உபா.யக.யஎ. ஆகா.க.ய. (உஉ) உ.இரா.யஎ.உடு. நியா.கூ.சு. புல.க.சு. சக.எ.யசு. (உக) எரே.உ.க.ய. ஆமோ.ச.சு—யஉ. (உச) உ.சாமு.உஉ.உஎ. (உடு) எசேக்.கூ.யஎ. எண்.யச.யஉ. எரே.யச.யஉ. ஆமோ.ச.ய. (உசு) ஏசா.கூ.சு. எசேக்.ச.யசு. ஏசா.கூ.உய. மீகா.சு.யசு. ஆகா.க.சு. (உஅ) ஏசா.கூ.யஅ. எரே.உச.கூ. எசேக்.யக.யக. (உக) உ.இரா.சு.உக. புல.ச.ய. எசேக்.கூ.ய. (கய) உ.நா.நா.கூ.கூ.சு.எ. ஏசா.உஎ.க. உ.இரா.உக. உ.ய. சங்.எ.கூ. எரே.யச.யக. (கச) நீதி.உக. எசேக்.சு.சு. சங்.எ.எ. புல.க.ய. (கஉ) எரே.உடு.யக.யஅ. க.இரா.க.அ. எரே.யடு.யக. (கக) சங்.சச.யக. எரே.க.யக. எசேக்.யஉ.யடு. சக.எ.யசு. (கச) உ.நா.நா.கூ.சு. உச. (கசு) எசேக்.உச.எ.யஉ.யடு. யோபு.யடு.உச. நீதி.உஅ.க.

டைய இருதயம் தங்கள் சத்துருக்களுடைய தே சத்திலுஞ்சொர்வடையும்படி செய்வேன்; இலை அசைகிற சத்தமும் அவர்களுையோட்டும்; கட்டித் துக்கு ஒடுவதுபோல அவர்களோடுவார்கள்.— ௩௭ தொடர்பவர் ஒருவருமில்லாதிருந்தாலும் விழு வார்கள். தொடர்பவரில்லாமல்கட்டத்துக்குவிழு வதுபோல ஒருவர்மேலொருவர் விழுவார்கள்: உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்கு ௩௮ குப் பெலனிராது.—புறச்சாதிக்களுக்குள்ளே நாச மாவீரர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங் ௩௯ களைப்பட்டுக்கும்.—உங்களுக்குள்ளே தப்பின வர்கள் தங்கள் பாவங்களினிமித்தம் உங்கள் சத் துருக்களின் தேசங்களில் அழிந்துபோவார்கள்; தங்கள் பிதாக்களின் பாவங்களினிமித்தமும் அவர்கள் அழிந்துபோவார்கள். ௪௦ அவர்கள் எனக்கு விரோதமாய்நடந்து, என் கட்டளைகளை மீறினதினால், நானும் அவர்களுக் கு விரோதமாய் நடந்து, அவர்கள் சத்துருக்க ளின் தேசத்திற்கு கொண்டுபோய்விட்டதையும், அவர்கள் தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்க சக ளின் பாவங்களையும் உணர்ந்து சொல்லி, முன் னே விருத்தசேதனமில்லாத தங்களிருதயத்தைத் தாழ்த்தித்தங்கள் பாவத்துக்குக்கிடத்த தண்ட ௪௨ னைக்கு அமைந்தால், நான் யாக்கோபுடனே பண்ணின என் உடன்படிக்கையையும் ஈசாக்குடனேபண்ணின என் உடன்படிக்கையையும் ஆபிரகாமுடனேபண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; அந்தத்தேசத்தையும் ௪௩ நினைப்பேன்.—அத்தேசம் அவர்களாலே விடப் பட்டு அது பாழாகி ஒய்வுநாங்களை அனுபவிக்கும். அவர்கள் என்விதிப்பிரமாணங்களை அவ மதித்து, என் நியமங்களை வெறுத்ததினாலுண்டான பாவத்தின் தண்டனையை அங்கிகரிப்பார் ௪௪ கள்.—அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களிலிருக்கையிலும், நான் அவர்களை நிருமூல மாக்கவும், நான் அவர்களுடன்பண்ணிய உடன்படிக்கையை அபத்தமாக்கவும் நான் அவர்களைக் கைவிட்டவும், வெறுக்கவுமாட்டேன்: நானே அ ௪௬ வர்கள் தேவகுதிய யெகோவா:—அவர்க ளுடைய தேவ னாயிருக்கும்படிக்கு நான் புறச் சாதிக்களுக்குமுன்பாக எகிப்துதேசத்தினின்றும் புறப்பட்டுசெய்து அவர்களுடைய முன்னோர்க ளுடனே நான்பண்ணின உடன்படிக்கையை அவர்கள்நிமித்தம் நினைப்பேன்: நானே யெ ௪௯ கோவா வென்று சொல்லென்றார்.—சீனியமலை யில் மோசேயைக்கொண்டு யெகோவா தம் மைப்பற்றி இலரவேல்சந்ததியாருக்கு விதித்த நியமங்களும், நியாயப்பிரமாணங்களும், கட்ட னைகளும், இவைகளே.

௨௭. அதிகாரம்.

௧. பொருத்தனைசெய்தவனையும்; ௨. பிரார்த்தனை யாற்கொடுத்தமிருக்கதையும்; ௩. வீட்டையும்; ௪. யசு, புலத்தையும் மீட்கும்படி மதித்தல்: ௫. தலையீற்றுச்செந்துக்கள் யெகோவாவுக்கு உ ரித்தாமெனல்: ௬. நிவேதனமிருகம் விடுதலை யாகாதெனவும்; ௭. தசபாகம் மாற்றப்படா தெனவும் விதித்தல். பின்னும் யெகோவா மோசேயைநோக்கி, ௧ நீ இலரவேல்சந்ததியாரிடத்தில், யெகோவா ௨ வுக்கு ஒருவன் விசேஷமான ஒருசங்கற்பம்பண் ணியிருந்தால், அந்த ஆளின்மதிப்பு உன்னாலே மதிக்கப்படவேண்டும்.—இருபதுவயது முதல் ௩ ௩ றுபதுவயதுக்குட்பட்ட புருஷனை நீ பரிசுத்த ஸ்தானத்து வேஷக்கலின்படி ஐம்பது வெள்ளி வேஷக்கலாகவும்,—ஸ்திரியையமுப்பதுவேஷக்கலாக ௪ வும் மதிப்பாயாக.—ஐந்துவயதுமுதல் இருபது ௬ வயதுவரைக்குமுள்ள ஆணை இருபதுவேஷக்கலாகவும் பெண்ணைப்பத்துவேஷக்கலாகவும் மதிப்பா யாக.—ஒருமாதம்முதல் ஐந்துவயதுக்குட்பட்ட ௭ ஆண்பிள்ளையை ஐந்துவெள்ளி வேஷக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிவேஷக்கலாக ௮ வும்,—அறுபதுவயதுதொடங்கி அதற்குமேற்பட் ள வயதுள்ள புருஷனைப்பதினைந்துவேஷக்கலாக வும், ஸ்திரியையப்பத்துவேஷக்கலாகவும் மதிப்பா யாக.—உன் மதிப்பின்படிசெலுத்தக்கூடாததரித் ௯ திரையிருந்தால் அவன் ஆசாரியனுக்குமுன்னிற் ௧ க ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன். சங்கற் ௧ பம்பண்ணினவனுடைய திராணிக்கேற்க ஆசா ரியன் அவனை மதிக்கக்கடவன். யெகோவாவுக்குப் பலியிடத்தக்க மிருக ௧ ௧ செந்துவானால், அவன் யெகோவாவுக்கு நி வேதிக்கும் அவையெல்லாம் பரிசுத்தமாகும்.— தீதுக்குநன்றும் நன்றுக்குத்தீதுமாக மாற்றவும்ப ௨ டாது, வேறுபடுத்தவும்படாது: அவன்மிருகத்துக் குமிருகத்தைமாற்றினால், அதுவும் மாற்றப்பட்ட ௩ தும் பரிசுத்தமாகும்.—அது யெகோவாவுக்குப் ௪ யக பலியிடத்தகாத அசுசியான ஒருமிருகமானால், ஆ சாரியனுக்கு முன்னே அந்தமிருகத்தைக்கொண் ௫ ௨ வெர,—ஆசாரியனே அதுநன்றென்றாலுந்தென் னுலும் விலைமதிக்க வேண்டும்; அது உன்மதிப் ௬ பின்படியாகும்.—அவன் அதை மீட்டுக்கொண் ௭ யக டால், உன் மதிப்பின்படி ஐந்துவெரு பங்கு ௮ கூட்டிக்கொடுக்கவேண்டும். ஒருவன் தன்வீட்டை யெகோவாவுக்கென் ௯ ௪ றுபரிசுத்தமாகும்படி பரிசுத்தப்படுத்தினால், ஆ சாரியன் நன்றாயிருந்தாலுந் தீராயிருந்தாலும் அதை மதிக்கக்கடவன்: அது ஆசாரியனுடைய ம ௧ திப்பின்படி நிலத்திருக்கும்.—தன்வீட்டைப்பரி ௨ ௬

(௩௭) ஏசா.ய.ச. நியா.எ.௨.௨. ௧.சாமு.ய.ச.ய.௩.ய.௧. யோசா.எ.ய.௨.ய.௩. நியா.௨.ய.௪. (௩௯) நிகி.க.அ. எரே.௩.௨.௩. எசே.௧.௩.௧.௧. ஒசே.௩.ய.௩. சக.ய.௧. (௪௦) எண்.௩.எ. ௧.இரா.அ.௩.௩.௩.௪.எ. நிகி.௧.௨. நீதி.௨.அ.ய.௩. தானி. ௧.௩.௪. ஓர்ட்.ய.௩.ய.௩. ௧.யோவா.௧.௧. (௪௧) எரே.௧.ய. ௧.எசே.௧.௪.எ. அ.ப.எ.௩.௧. ரோ.௨.௨.௧. கொலோ.௨. ய.௧. ௧.இரா.௨.௧.௨.௧. ௨.நாளா.ய.௨.௧.எ.ய.௨. (௪௨) சங்.௩.௧.௨.௧. (௪௩) வச.ய.௩. (௪௪) ௨.இரா.ய.௩.௨.௧. ரோ. ய.௧.௨. (௪௫) ரோ.ய.௧.௨.அ. (௪௬) உபா.௧.௧. யோவா.௧.ய.௧.—(௨௭. அதி. ௨.) எண்.௧.௨. நியா.ய.௧.௩.ய.௧, ௩.௧, ௩.௧.சாமு.௧.ய.௧, ௨.அ. (௩) யாத்.௩.ய.௩. (ய.௧) வச.ய.௩.ய.௧. (ய.௩) வச.ய.௩.

சுத்தப்படுத்தினவன் அதை மீட்டுக்கொண்டால், நீ மதித்த திரவியத்துடனே ஐந்திலொருபங்கு கூட்டிக்கொடுக்கவேண்டும், அப்பொழுது அவனுடையதாகும்.

௪௬ ஒருவன் தனக்குச் சுதந்தரமானவயவில் ஏதா கிலுமொருபங்கை யெகோவாவுக்கென்று பரிசுத்தப்படுத்தினால், அதின்விதைப்பின்படி ஒரு ஒமர் வாற்கோதுமைவிதைக்கு ஐம்பதுவெள்ளி யெ ஷேக்கலாகமதிக்கவேண்டும்.—மகோற்சவவருஷ முதல் அவன் தன்வயலைப்பரிசுத்தப்படுத்தினால், அது உன்மதிப்பின்படி நிலைத்திருக்கவேண்டும்.—
 ௪௭ மகோற்சவவருஷத்துக்குப்பின்பு தன் வயலைப் பரிசுத்தப்படுத்தினால், மகோற்சவவருஷபரியற் தமுள்ள மற்றவருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, உன்மதிப்பின்படி தள்ளிவிடக்கடவன்.—வயலைப் பரிசுத்தப்படுத்தினவன், அதை மீட்டுக்கொண்டால், நீ மதித்த திரவியத்துடனே ஐந்திலொருபங்கைக் கூட்டிக்கொடுக்கவேண்டும்; அப்பொழுது அது அவனுக்கு உடையதாகும்.—அவன்வயலை மீட்டுக்கொள்ளா திருந்தாலும், வயலை மற்றொருவனுக்கு விற்றுப் போட்டாலும், அது திருமப மீட்கப்படாமல்,—
 ௪௮ மகோற்சவ வருஷத்தில் விதேலையாகும் பொழுது நிலேதன பூமியைப்போல யெகோவாவுக்குப்பரிசுத்தமாகும்: அது ஆசாரியனுக்குச் சுதந்தரமாகும்.—ஒருவன் தனக்குச் சுதந்தரமானவயலாயிராமல், தான் விலைக்குக்கொண்ட வயலை யெகோவாவுக்கென்று பரிசுத்தப்படுத்தினால்,—அது மகோற்சவ வருஷபரியந்தம் உன்மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியனுடனே கணக்குப்பார்த்து, யெகோவாவுக்கிடப்பட்ட பரிசுத்தவஸ்துவைப்போல நீ மதித்த சததை அந்நாளிலே கொடுக்கக்கடவன்.—மகோற்சவ வருஷத்தில் வயல், அந்நிலத்தைச் சுதந்தர உரித்தவனாகிய விற்றவனையே சேரும்.—மதிப்பு

கனெல்லாம் பரிசுத்தஸ்தானத்து ஷேக்கலின்படியிருக்கவேண்டும்: ஒரு ஷேக்கல் இருபதுகோரா. தலையீற்றுக்கள்; யெகோவாவுக்குரித்தான உசுமிருகங்களின் தலையீற்றுக்களை மாத்திரம் ஒருவரும் நிலேவதிக்கவேண்டாம்; அது மாடாநூலும் ஆடாநூலும் யெகோவாவுக்குரித்தாகும்.—அசுசி உளயானமிருகத்தினுடைய தலையீற்றையானால் அவன் உன்மதிப்பின்படி அதை மீட்டுக்கொண்டு அதனோடே அதிலைந்திலொருபங்கைக் கூட்டிக்கொடுக்கவேண்டும்: மீட்கப்படாதிருந்தால், உன்மதிப்பின்படி விலைப்படுத்தவேண்டும்.

ஒருவன் தன் வசத்திலுள்ள மனிதரிலாயினும் உயிரிருகத்திலாயினும் தன் சுதந்தரமான வயலிலாயினும் யெகோவாவுக்கு நிலேவதிக்கப்பட்ட நிலேதனவஸ்துக்களையாவையும் விலைப்படுத்தவும், மீட்டுக்கொள்ளவும் வேண்டாம்: நிலேதனவஸ்துக்கள் ஒவ்வொன்றும் யெகோவாவுக்கு மிகவும் பரிசுத்தமுள்ளது.—மனிதருக்குள்ளே உசுமிருகத்திலுள்ள புருஷரும் மீட்கப்படலாகாது, அவர்கள் கொலை செய்யப்படவேண்டும்.—தேசத்தின் நிலத்தில் வித்திலும், விருட்சக்களியிலும் பத்திலொரு பங்கெல்லாம் யெகோவாவுக்குரியது: அது யெகோவாவுக்குப்பரிசுத்தமுள்ளது.—ஒருவன் பத்திலொருபங்காகிய அசுசுவைகளை மீட்டுக்கொண்டால், அதனுடன் ஐந்திலொருபங்கைக் கூட்டிக்கொடுக்கவேண்டும்.

கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாமுகளிற்பத்திலொருபங்கெல்லாம் யெகோவாவுக்குப்பரிசுத்தமுள்ளது.—அதை நன்றோதிதோவென்று தெரிந் தெடுக்கவும், மாற்றவும்படாது, மாற்றினால், அதுவும், மாற்றப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்: அது மீட்கப்படலாகாதென்று சொல்லென்றார்.—சீனயம்லையில் இஸரவேல் சந்ததியாருக்கு யெகோவாமோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.

(௪௬) அதி. ௨௫. ௪௬. (௪௭) வச. ௪௬. (௨௮) அதி. ௨௫. ௨௭, ௪௬. வச. ௨௭. எண். ௪௭. ௪௮. (௨௯) அதி. ௨௫. ௪௯, ௨௬. (௩௦) யாத். ௪௬. ௪௬. (௩௧) யாத். ௪௬. ௪௯. உபா. ௪௬. ௪௯. (௩௨) யோசு. ௬. ௪௯, ௪௬. (௩௩) எண். ௨௬. ௨௬. (௪௪) அதி. ௨௭. ௨௭. உ. நாளா. ௪௬. ௪௬, ௪௯. நிகி. ௪௬. ௪௯. மல். ௪௬. ௪௬. (௪௫) வச. ௪௬. (௪௬) எரே. ௪௬. ௪௬. மீகா. ௭. ௪௮. (௪௭) வச. ௪௬. (௪௮) அதி. ௨௬. ௪௬.

திரத்தார் பானயமிறங்கவேண்டும், சூவாரின் புத் திரன் ந்தனேல் ஈஷகார் சந்ததியாருக்குச்சே ளுபதியாயிருக்கக்கடவன்.—அவனுடைய சே னையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்துநாலாயி ரத்து நானூறு.—அவனருகேசெபுலோன் கோத் திரத்தாரிற்ங்கவேண்டும், ஏலோனுடைய புத் திரனாகிய இலியாப் செபுலோன் சந்ததியாருக் குச் சேரூபதியாயிருக்கக்கடவன்.—அவனுடை யசேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தே ழாயிரத்தநானூறு.—யூதாயின்பானயத்தில் எண் ணப்பட்டவர்களுடைய முழுத்தொகை அவர வர் சேனைகளின்படி இலட்சத்தெண்பத்தாறுயி ரத்துநானூறு. இவர்கள் முன்னணியாய்ச் செல் லக்கடவர்கள்.

ய) ரூபேனின் பானயத்திற் கொடியையுடைய வர்கள் தங்கள் தங்கள் சேனைகளின்படி தென் புறத்திற் பானயமிறங்கவேண்டும், வெத்தேயூ ரின்புத்திரனாகிய இலீசூர் ரூபேன் சந்ததியா யுக்குச் சேரூபதியாயிருக்கக்கடவன்.—அவனு டைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற் றபத்தாறுயிரத் தைஞ்ஞாறு.—அவனருகே வ்ஷியி யோன் கோத்திரத்தாரிற்ங்கவேண்டும், சூரிஷத் தாயினுடைய புத்திரனாகிய வ்ஷிலாமியேல் வ்ஷியி யோன் சந்ததியாருக்குச் சேரூபதியாயிருக்கக்க டவன்.—அவனுடைய சேனையில் எண்ணப்பட் டவர்கள் ஐம்பத்தொன்பதிலுயிரத்து முந்நூறு.—

யச) அவனருகே காத்திரத்தாரிற்ங்கவேண்டும், ரேகுவேலின்புத்திரனாகிய இலியாசப் காத்திரத் தியாருக்குச்சேரூபதியாயிருக்கக்கடவன்.—எண் ணப்பட்டவர்களாகிய அவனுடையசேனைநாற் பத்தையாயிரத் தறுநூற்றைம்பது.—ரூபேனருடை ய பானயத்தில் எண்ணப்பட்டவர்களின் முழுத் தொகை அவரவர் சேனைகளின்படி இலட்சத் தைம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது. இவர் கள் இரண்டாம் அணியாய்ச்செல்லக்கடவர்கள்.

யௌ) பின்பு சபையின் ஆவாசம்லேவியரின் சேனை யுடனே பானயங்களுக்கு மத்தியிலேபிரயாணப் பட்டுப்போகவேண்டும்: அவர்கள் ஒவ்வொரு வருந் தங்கள் தங்கள் கொடியுடனே வரிசையா யிறங்குவதெப்படியோ அப்படியே பிரயாண மாய்ச் செல்லக்கடவர்கள்.—எப்ராயீமின் பான யத்திற் கொடியையுடையவர்கள் தங்கள் தங்கள் சேனைகளின்படி மேலப்புறத்தி லிறங்கவேண் டம்: அம்மியூத்தின்புத்திரனாகிய இலீஷாமா எப் ராயீம் சந்ததியாருக்குச் சேரூபதியாயிருக்கக்க டவன்.—எண்ணப்பட்டவர்களாகிய அவனுடை ய சேனை நாற்பதிலுயிரத்தைஞ்ஞாறு.—அவன ருகே மனுவேஷ கோத்திரத்தாரிற்ங்கவேண்டும்: பிதாத்தூரின் புத்திரனாகிய கமாலீயேல் மனுவேஷ சந்ததியாருக்குச் சேரூபதியாயிருக்கக்கட வன்.—எண்ணப்பட்டவர்களாகிய அவனுடை ய சேனை முப்பத்திராயிரத்திருநூறு.—அவனரு கே பேன்யாயீன் கோத்திரத்தாரிற்ங்கவேண்டும், கிதியோனியினுடைய புத்திரனாகிய அபீதான்

பேன்யாயீன் சந்ததியாருக்குச் சேரூபதியாயிருக் கக்கடவன்.—எண்ணப்பட்டவர்களாகிய அவ டு னுடையசேனை முப்பத்தையாயிரத்துநானூறு.— எப்ராயீம் பானயத்தில் எண்ணப்பட்டவர்களு டைய முழுத்தொகை அவரவர் சேனையின்ப டி இலட்சத்தெண்ணுயிரத்தொருநூறு: இவர்கள் மூன்றாம் அணியாய்ச்செல்லக்கடவர்கள்.

தானுடையபானயத்திற்கொடியுடையவர்கள் ௨௫ தங்கள் தங்கள் சேனைகளின்படி வடபுறத்திலி றங்கவேண்டும்: அம்மிஷத்தையினுடைய புத்தி ரனாகிய அகியேசெர் தாணின் சந்ததியாருக்குச் சேரூபதியாயிருக்கக்கடவன்.—எண்ணப்பட்ட டவர்களாகிய அவனுடையசேனை அறுபத்திராயி ரத்தெழுநூறு.—அவனருகே ஆஷேர் கோத்திரத் தாரிற்ங்கவேண்டும்: ஒகிரானின்புத்திரனாகிய பா கியேல் ஆஷேர் சந்ததியாருக்குச்சேரூபதியாயி ருக்கக்கடவன்.—எண்ணப்பட்டவர்களாகிய அ ௨௮ வனுடையசேனை நாற்பத்தோராயிரத்தைஞ்ஞா று.—அவனருகே நப்தாலி கோத்திரத்தாரிற்ங்க டவன்: நனானின்புத்திரனாகிய அகிரா நப் தாலி சந்ததியாருக்குச்சேரூபதியாயிருக்கக்க டவன்.—எண்ணப்பட்டவர்களாகிய அவனுடை ய சேனை ஐம்பத்துமூவாயிரத்துநானூறு.—தானு டையபானயத்தில் எண்ணப்பட்டவர்களுடை ய முழுத்தொகை இலட்சத்தைம்பத்தேழாயிரத் தறுநூறு: இவர்கள் தங்கள் தங்கள் கொடிகளு டன் பின்னணியாய்ச்செல்லக்கடவர்களென்று சொன்னார்.—இவர்களே தங்கள் தங்கள் பிதாக் ௩௨ களுடைய வமிசத்தின்படி இலரவேல்சந்ததியா ரில் எண்ணப்பட்டவர்கள்: பானயங்களில் தங் கள் தங்கள் சேனைகளின்படி எண்ணப்பட்ட வர்களுடைய முழுத்தொகை ஆறிலட்சத்துமூ வாயிரத்தைஞ்ஞாற்றைம்பது.—லேவியரோடு ௩௩

கோவா மோசேக்குக்கட்டளையிட்டபடியே இலரவேல்சந்ததியாருக்குள்ளே எண்ணப்பட வில்லை.—இலரவேல்சந்ததியார் தங்கள் தங்கள் கு ளத்தின்படிக்கும், பிதாக்களுடைய வமிசத்திந் படிக்கும், தங்கள் கொடிகளுடன் பிரயாணமாய்ப் புறப்பட்டார்கள்: இப்படியே யெ கோவா மோசேக்குக்கட்டளையிட்டபடி சகலத்தையுஞ் செய்தார்கள்.

௩. அதிகாரம்.

௧. ஆரோனுடைய சந்ததியின் விவரம்: ௫. ஆவாச கிரியைசெய்யும்படி லேவியர்நியமிக்கப்படல்: ௨௧. கொர்ஷோனின் வமிசத்தொகை: அவர்கள் செய்யுங்கிரியை: ௨௭. கோகாத்தின் வமிசமுத லாயின: ௩௩. மிராரியின் வமிச முதலாயின: ௩௩. லேவியரின் முதற்பேரூணவர்களுடைய தொகை.

சீனும் மலையில் யெ கோவா மோசே யுட னே சம்பாஷித்தகாலத்தில் ஆரோன் மோசே யென்பவர்களுக்கிருந்த சந்ததியின் விவரமாவ து.—ஆரோனின் புத்திரருடையநாமங்களாவன: ௨ முதற்பிறந்தவனாகிய நாதாபும், அபியூவும், எலீ.

(௩௨) யாத். ௩௮. ௨௫. (௩௪) அதி. ௨௪. ௨, ௫, ௬.—(௩. அதி.)

௩ யேதாரும், இதாமாரும் என்பவைகளாம்.—ஆசாரியத்தொண்டெய்வத்தற்கு ஏற்படுத்தப்பட்டு அபிஷேகம்பெற்ற ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருடையநாமங்கள் இவைகளாம்.—நாதாரும் அபிஷேகம் சீனம் வனத்தில் யெகோவாவின் சந்நிதியில் சாதாரண அக்கினியைக்கொண்டுவந்தபொழுது யெகோவாவின் சந்நிதியில் மரித்தார்கள், அவர்களுக்குப் பிள்ளைகளில்லை: எவ்வேசாரும் இதாமாரும் தங்கள் பிதாவாகிய ஆரோனுக்குமுன்பாக ஆசாரியத்தொண்டு செய்தார்கள்.

௪ யெகோவா மோசேயைநோக்கி,—நீலேவி கோத்திரத்தார், ஆசாரியருகிய ஆரோனுக்கு உதவியாக ஆசாரியத்தொண்டெய்யும்படிக்கு, அவர்களை அவனுக்குமுன்னேறியுத்தி அவன்வசம் ஒப்பிப்பாயாக.—அவர்கள் ஆவாசத்திலுள்ள கிரியைகளைச் செய்யும்பொருட்டு சபையின் ஆவாசத்திற்குமுன்பாக அவனும் சமஸ்தசபையாரும் காக்கவேண்டியகாவல் காக்கக்கடவர்கள்.—ஆவாசத்திலுள்ள கிரியைகளைச் செய்யும்பொருட்டுச்சபையின் ஆவாசத்துக்கேற்றபாத்திரமுதலானவைகளையும், இலரவேல்சத்தியார் பண்ணவேண்டியகாவலையுங்காக்கக்கடவர்கள்.—நீலேவியரை ஆரோனும் அவன் புத்திரருமாகிய இவர்கள்வசம் ஒப்பிக்கக்கடவாய், இலரவேல் சத்தியாரில் அவர்களே முழுமையும் அவனுக்குக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.—நீ ஆரோனையும் அவன் புத்திரரையும் ஏற்படுத்துவாயாக. அவர்கள் தங்கள் தங்கள் ஆசாரியத்தொண்டைச்செய்வார்கள்: அதற்குச்சம்பிக்கும் அந்நியன் கொல்லப்படுவானென்றார்.—பின்னும் யெகோவா மோசேயைநோக்கி,—எகிப்துதேசத்தில் முதற்பேரூனயாவையும் நான்சங்கரித்தநாளில் இலரவேலுக்குள்ளே மனிதர் முதல் மிருகம் வரைக்குமுள்ள முதற்பேரூனயாவையும் எனக்கென்று ஏற்படுத்தினேன்.—அவைகள் என்னுடையவைகளாயிருக்கவேண்டும்; ஆதலால்பார் இலரவேல் சத்தியாருக்குள்ளே கருப்பத்தினின்று தோன்றும் முதற்பேரூன சகலருக்கும்பிரதியாக இலரவேல் சத்தியாரில் லேவியரை அங்குகரித்தேன்; இப்படி முதற்பேரூனயாவும் என்னுடையவைகளாயிருப்பதினால் லேவியர்கள் என்னுடையவர்களாயிருக்கவேண்டும்: நானே யெகோவா என்றார்.—மேலும் சீனம்வனத்தில் யெகோவா மோசேயை நோக்கி,—லேவிசத்தியாரை அவரவர் பிதாக்களின் வமிசத்தின் படிக்கும், குலத்தின்படிக்கும், எண்ணிப்பார்: அவர்களில் ஒருமாதமுதல் அதற்குமேற்பட்ட வயதுள்ளசகல ஆண்பிள்ளைகளையும் எண்ணிப்பாரென்றார்.—

௫ அப்பொழுது யெகோவாவுடைய வாக்கின்படி மோசே தான் கட்டளைபெற்ற பிரகாரம் உப எண்ணிப்பார்த்தான்.—லேவியின் புத்திரர் கொர்

ஷோன், கோகாத், மிராரியென்கிறநாமங்களையுடைய இவர்களே.—கொர்ஷோனுடைய புத்திரர் லேவியர் அவர்கள் குலத்தின்படி, லிபீன், ஷிமியென்கிற நாமங்களையுடைய இவர்களே.—கோகாத்தின்புத்திரர் அவர்கள் குலத்தின்படி, அம்ராம், இத்தார், எப்ரோன், ஊசியேல் என்பவர்களே.—மிராரியென்கிற இவர்களுடைய புத்திரர் அவர்கள் குலத்தின்படி, மாலி, மூஷி என்பவர்களே. இவர்களே அவரவர்பிதாக்களின் வமிசத்தின்படி லேவியருடைய குலத்தார். கொர்ஷோனின் வழியாய் லிபீன்யர் குலத்தாரும் ஷிமேயியர் குலத்தாருந்தோன்றினார்கள்: இவர்களே கொர்ஷோனியர்குலத்தார்.—அவர்களில் உருமாதமுதல் அதற்குமேற்பட்ட சகல ஆண்பிள்ளைகளும் எண்ணப்பட்டபொழுது, அவர்களின் முழுத்தொகை ஏழாயிரத்தைநூறு.—கொர்ஷோனியர் குலத்தார் ஆவாசத்துக்குப்பின்னே மேலப்புறத்திற் பாளயமிறங்கவேண்டும்.—லா உசேயேவின் புத்திரருகிய இலியாசப் கொர்ஷோனியரின் பிதாக்களுடைய வமிசத்துக்குத்தலைவரையிருந்தான்.—சபையின் ஆவாசத்திற் கொர்ஷோன் உருசத்தியார் ஆவாசத்தையும், கூடாரத்தையும், அதிற் போர்வையையும், சபையின் ஆவாசவாசலின் தொங்குதிரையையும்,—ஆவாசத்தையும், உசேவேதிகையைச் சூழ்ந்திருக்கும் பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், பிராகாரவாசலின் திரைப்புடவையையும், செய்யவேண்டிய சகலவேலைகளுக்கேற்ற கயிறுகளையுங்காக்கக்கடவர்கள்.

கோகாத்தின் வழியாய் அம்ராமியர் குலத்தாரும், இத்தார் குலத்தாரும், எப்ரோனியர் குலத்தாரும், ஊசியேல் குலத்தாரும், உற்பத்தியானார்கள்: இவர்களே கோகாத்தின் குலத்தார்.—ஒருமாத உருமுதல் அதற்குமேற்பட்ட வயதுள்ளசகல ஆண்பிள்ளைகளும் எண்ணப்பட்டபொழுது பரிசுத்தஸ்தானத்தைக் காப்பவர்கள் எண்ணியிர்த்துநூறு.—கோகாத்துச்சத்தியாரின் குலத்தார் ஆவா உசேசத்துக்குத் தென்புறத்திற் பாளயமிறங்கவேண்டும்.—ஊசியேவின் புத்திரருகிய இலீதாபான் கூலிகோகாத் குலத்தாரின் பிதாக்களுடைய வமிசத்துக்குத்தலைவரையிருந்தான்.—அவர்கள் பெட்டி கூலியையும், பீடத்தையும், கிளைவிளக்கையும், வேதிகைகளையும், பரிசுத்தஸ்தானத்திலுள்ள ஆராதனைக்கேற்ற பாத்திரங்களையும், திரைப்புடவையையும், அதிலுள்ள சகலதொண்டுகளுக்கேற்றவைகளையுங்காக்கக்கடவர்கள்.—ஆசாரியருளே ஆரோனின் புத்திரருகிய எலீயேசார் லேவியத்தலைவருக்குத் தலைவராய்ப்பரிசுத்தஸ்தானத்தின் விசாரிப்புக்காரரை விசாரிக்கவேண்டும்.—மிரா கூலியின் வழியாய் மாலியர்குலத்தாரும், மூஷியர்குலத்தாரும் உற்பத்தியானார்கள்: இவர்களே மிராரியின் குலத்தார்.—அவர்களில் ஒருமாதமுதல் அருமாதமுதல் உற்பத்தியான சகல ஆண்பிள்ளைகளும் எண்ணப்பட்டபொழுது அவர்கள் தொகை

(௩) யாத்.உ௮.சக. (௪) அகி.௮.௩௩. (௫) அகி.௩௮.௪. (௬) யாத்.௩௩.௩௩. (௭) யாத்.௩௩.௩௩. (௮) யாத்.௩௩.௩௩. (௯) யாத்.௩௩.௩௩. (௧௦) யாத்.௩௩.௩௩. (௧௧) யாத்.௩௩.௩௩. (௧௨) யாத்.௩௩.௩௩. (௧௩) யாத்.௩௩.௩௩. (௧௪) யாத்.௩௩.௩௩. (௧௫) யாத்.௩௩.௩௩. (௧௬) யாத்.௩௩.௩௩. (௧௭) யாத்.௩௩.௩௩. (௧௮) யாத்.௩௩.௩௩. (௧௯) யாத்.௩௩.௩௩. (௨௦) யாத்.௩௩.௩௩. (௨௧) யாத்.௩௩.௩௩. (௨௨) யாத்.௩௩.௩௩. (௨௩) யாத்.௩௩.௩௩. (௨௪) யாத்.௩௩.௩௩. (௨௫) யாத்.௩௩.௩௩. (௨௬) யாத்.௩௩.௩௩. (௨௭) யாத்.௩௩.௩௩. (௨௮) யாத்.௩௩.௩௩. (௨௯) யாத்.௩௩.௩௩. (௩௦) யாத்.௩௩.௩௩. (௩௧) யாத்.௩௩.௩௩. (௩௨) யாத்.௩௩.௩௩. (௩௩) யாத்.௩௩.௩௩. (௩௪) யாத்.௩௩.௩௩. (௩௫) யாத்.௩௩.௩௩. (௩௬) யாத்.௩௩.௩௩. (௩௭) யாத்.௩௩.௩௩. (௩௮) யாத்.௩௩.௩௩. (௩௯) யாத்.௩௩.௩௩. (௪௦) யாத்.௩௩.௩௩. (௪௧) யாத்.௩௩.௩௩. (௪௨) யாத்.௩௩.௩௩. (௪௩) யாத்.௩௩.௩௩. (௪௪) யாத்.௩௩.௩௩. (௪௫) யாத்.௩௩.௩௩. (௪௬) யாத்.௩௩.௩௩. (௪௭) யாத்.௩௩.௩௩. (௪௮) யாத்.௩௩.௩௩. (௪௯) யாத்.௩௩.௩௩. (௫௦) யாத்.௩௩.௩௩.

௩௫ ஆறாயிரத்திருநூறு.—அபிகயிலின் புத்திரகுமிய குரியேயல் மிராரிகுலத்தாரின் பிதாக்களுடைய ௩௬ வமிசத்துக்குத் தலைவரையிருந்தான்.—இவர்கள் ஆவாசத்துக்குவடபுறத்திற் பானயமிறங்கவேண்டும். ஆவாசத்தின் பலகைகளும், தாங்களும், தூண்களும், பாதங்களும், சகலபாத்திரங்களும், ௩௭ அதின் ஆராதனைக்கேற்றசகலமும்,—சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், மிராரியின்புத்திரகுமிய விசாரணையிலிருக்கவேண்டும்.—இவரவேல் சந்ததியார் செய்யவேண்டிய காவலுக்குப்பிரதியாகப் பரிசுத்தஸ்தானத்தைக் காக்கும்மோசேயும் ஆரோணும் அவன்புத்திரரும் சபையின் ஆவாசத்துக்குமுன்னே கீழ்த்திசையாய் ஆவாசத்துக்கு முன்பாகக்கீழ்ப்புறத்திற் பானயமிறங்கவேண்டும்; அதற்குச்சமீபிக்கும் அந்நியன் கொல்லப்படுவான்.

௩௬ மோசேயும் ஆரோணும் யெகோவா இட்ட கட்டளைப் பிரகாரம் லேவியருக்குள்ளே ஒரு மாதமுதல் அதற்குமேற்பட்ட வயதுள்ள சகல ஆண்பிள்ளைகளையும், அவரவர் குலத்தின்படியெண்ணினார்கள்; எண்ணப்பட்டதொகை இசய ருபத்திராயிரம்.—அதன் பின்பு யெகோவா மோசேயை நோக்கி, நீ இவரவேல் சந்ததியாரில் ஒருமாத முதல் அதற்குமேற்பட்ட வயதுள்ள முதற்பேரான சகல ஆண்பிள்ளைகளையும் எண்ணி அவர்கள் நாமத்தின்தொகையைக்கூட்டி, —இவரவேல் சந்ததியாரிலுள்ள முதற்பேரான யாவருக்கும் பிரதியாக லேவியரையும், இவரவேல் சந்ததியாருடைய மிருகங்களிலுள்ள தலையிறான யாவுக்கும் பிரதியாக லேவியரின் மிருகங்களையும், எனக்கென்று கிரகித்துக்கொள்: நாசஉனே யெகோவா என்றார்.—அப்பொழுது மோசேதனக்கு யெகோவா கட்டளையிட்ட பிரகாரம் இவரவேல் சந்ததியாரிலுள்ள முதற்பேரான யாவரையும் எண்ணிப்பார்த்தான்; இப்படி அவரவர் நாமத்தொகையின்படி எண்ணப்பட்டவர்களில்,—ஒருமாதமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேரான சகல ஆண்பிள்ளைகளும் இருபத்திராயிரத் திருநூற் நெழுபத்து ௪௪ மூன்று.—மேலும் யெகோவா மோசேயை ௪௫ நோக்கி,—நீ இவரவேல் சந்ததியாரிலுள்ள முதற்பேரான யாவருக்கும் பிரதியாக லேவியரையும், அவர்களுடைய மிருகங்களுக்குப்பிரதியாக லேவியருடைய மிருகங்களையும் கிரகித்துக்கொள்; லேவியர் என்னுடைய வர்களாயிருப்பார்கள்: நாசஉனே யெகோவா.—இவரவேல் சந்ததியாருடைய முதற்பேறுகளில் லேவியருடைய தொகைக்கு அதிகமாயிருந்து மீட்கப்படவேண்டிய இரு சனநூற்றெழுபத்து மூவரிடத்திலும்,—தலைவீதம் இருபதுகொண்டபரிசுத்தஸ்தானத்து ஷேக் ௪௮ கலாகஹ்வவைந்து ஷேக்கல்வாங்கி,—யிருசந்தொ

கையிலுள்ளவர்களை மீட்குங்கிரயத்தை ஆரோணுக்கும் அவனுடைய புத்திரருக்குக்கொடுப்பாயாகவென்றார்.—அப்படியே லேவியரால் மீட்சி ௪௬ பெற்றவர்களுக்குமிஞ்சின தொகையிலுள்ளவர்களாகிய இவரவேல் சந்ததியாரின் முதற்பேரானவர்களிடத்தில்,—பரிசுத்த ஸ்தானத்துக்குரிய ஷேக்கலாக ஆயிரத்து முந்நூற்றறுபத்தைந்து ஷேக்கலாகிய மீட்சிக்கிரயத்தைவாங்கினான்.—பின்பு யெகோவா மோசேக்குக் கட்டளை இட யிட்டபிரகாரம்மோசே யெகோவாவுடைய வாக்கின்படி மீட்கப்பட்டவர்களுடைய கிரயத்தை ஆரோணுக்கும் அவன்புத்திரருக்குக்கொடுத்தான்.

ச. அதிகாரம்.

௧. லேவியருக்குள்ளே கிரியை செய்யத்தக்கவயது நியமித்தல்: ௪. கோகாத்தியர் சமக்கவேண்டிய ஆவாசத்தின் சமையலை நியமித்தல்: ௩௬. ஆசாரியருடைய தொண்டுகிரியை நியமித்தல்: ௩௭. யெகோவாவுடைய தொண்டுகிரியை நியமித்தல்: ௩௮. மிராரியரின் சமையலை நியமித்தல்: ௩௯. கோகாத்தியரின் தொகை: ௪௦. கொர்ஷோனியரின் தொகை: ௪௧. மிராரியரின் தொகை.

பின்பு யெகோவா மோசேயையும் ஆரோணையும் நோக்கி,—லேவியின் சந்ததியாருக்குள்ளே கோகாத்துச் சந்ததியாரில் அவரவர் குலத்தின்படிக்கும், பிதாக்களுடைய வமிசத்தின்படிக்கும், சபையின் ஆவாசத்திலுள்ள கிரியையைச் செய்யும்படி சேனையிறுப்பும் முப்பதுவயது முதல் ஐம்பதுவயதுவரைக்குமுள்ள சகலரையும் எண்ணிப்பாருங்கள்.

பானயம் புறப்படும்பொழுது ஆரோணும் அவன்புத்திரரும் வந்து திரைச்சீலையை யெடுத்துச் சாட்சிப்பெட்டியை அதிலால் மூடி,—அதின்மேலே தகசுத்தோற்போர்வையைப்போட்டு அதின்மேலே சுத்த நீலத்துப்பட்டியைவிரித்து, அதிலுடைய தண்டுகளைப்பாய்ச்சி,—சமூகத்தப்பிட்டத்தின்மேல் நீலத்துப்பட்டியைவிரித்து, போசனபாத்திரங்களையுக் கரண்டிகளையுக் கரகங்களையும் வார்ப்பதற்கேற்ற பாத்திரங்களையும் அதின்மேல்வைப்பார்களாக: நித்திய அப்பமும் அதின்மேல்வைக்கப்படும்.—அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத்துப்பட்டியைவிரித்து, அதைத்தகசுத்தோற்போர்வையிலால் மூடி, அதின் தண்டுகளைப்பாய்ச்சவும்.—நீலத்துப்பட்டியை யெடுத்துக் கிளைவினக்கையும், அகல்களையும், திரிவெட்டிகளையும், திரிப்பாத்திரங்களையும், அதற்காக எடுத்துவழங்கும் எண்ணெய்ப்பாத்திரங்களெல்லாவற்றையும் மூடி,—அதையும், அதற்கேற்ற பாத்திரங்கள் யாவையுந் தகசுத்தோற்போர்வைக்குள்ளே போட்டு, அதை ஒருதண்டிலிடவும்;—பொற்பிட்டத்தின்மேல் நீலத்துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோற்போர்வையால் மூடி, அதின்

(௪௧) வச. ௩௩, ௪௫. (௪௨) யாத். ௩௩, ௩௬. (௪௩) யாத். ௩௩, ௩௬. எசேக். ௪௫, ௩௨.—(௪. அதி. ௩.) அதி. ௩, ௨௪. க. நானா. ௨௩, ௩௨, ௨௩. (௪) யாத். ௨௪, ௩௬. யாத். ௨௫, ௩௬. (௫) யாத். ௨௫, ௩௬. (௬) யாத். ௨௫, ௩௬, ௩௭, ௩௮. (௭) யாத். ௨௫, ௩௬, ௩௭.

யக தண்டனைப்பாய்ச்சவுடும்,—பரிசுத்தஸ்தானத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகலபாத்திரங்களையுமெடுத்து, நீலத்துப்பட்டியிருந்தபோட்டித் தகசத்தோற்போர்வையினால்மூடி ஒருதண்டிலிடவும்,—
 102 வேதிகையைச் சாம்பலறவினக்கி அதின்மேற்சிலக வப்புத்துப்பட்டியைவிரித்து,—தாங்கள் அதிலே வழங்கும்வேதிகையிலுள்ளகலசங்களும், முட்கருவிகளும், சாம்பல் அள்ளும் கரண்டிகளும், கலங்களும்மாதிரி சகல பாத்திரங்களையும், அதின்மேல்வைத்து,அதின்மேல் தகசத்தோற்போர்வையைவிரித்து அதின் தண்டுகளைப்பாய்ச்சவுட்கடவச வர்கள்.—பாளையம்புறப்படும்பொழுது ஆரோனும் அவன் புத்திரரும் பரிசுத்தஸ்தானத்தையும், பரிசுத்த ஸ்தானத்தின் சகல பாத்திரங்களையும் மூடித்தீர்ந்தபின்பு கோகாத்துச்சந்தியார் அதையெடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரவேண்டும். ஆகிலும் அவர்கள் சாவாதிருக்கவேண்டில்பரிசுத்தவஸ்துக்களில் எதையாகிலும்,பரிசியாதிருக்கக்கடவர்கள். சபையின் ஆவாசத்திலுள்ள கோகாத்துச்சந்தியார் சமக்கும்பாரம் இதுவே.—இப்படிச்சபையின் ஆவாசத்திலுள்ள பரிசுத்தவஸ்துகளுக்குேற்ற பணிவிடைகளைக்கோகாத்துச்சந்தியார் செய்வார்கள்.

103 ஆசாரியனாகிய ஆரோனாடைய புத்திரனான எலீயேசார் விளக்கெண்ணெயையும் சுகந்த தூபவருக்கத்தையும், நித்தியவைவேந்தியத்தையும், அபிஷேகத்தைலத்தையும் கையாளவும்,ஆவாசமுழுவதையும் அதிலுள்ளயாவையும் பரிசுத்தஸ்தானத்தையும் அதின் பாத்திரங்களையும் விசாரிக்கவுட்கடவனென்றார்.

104 பின்னும்யெகோவாமோசேயையும்ஆரோனையும்நோக்கி,-வேலியருக்குள்ளேகோகாத்துவமிசக்கோத்திரத்தார் அழிந்துபோகும்படிவிடாதிருக்கன்.—அவர்கள் பரிசுத்தவஸ்துக்களுக்குச்சமீபிக்கும்பொழுது சாவாமற் சீவித்திருக்கும்வண்ணம் இப்படிச்செய்யும்பொருட்டுஆரோனும் அவன்புத்திரரும்வந்துஅவர்களுக்கு அவரவர் பணிவிடையையுஞ் சமையையும் ஏற்படுத்தவேண்டி மும்.—அவர்களேதாங்க்கள் சாவாதிருக்கவேண்டில், பரிசுத்தவஸ்துக்கள்மூடப்படும்பொழுது பார்க்க உட்பிரவேசியாதிருக்கக்கடவர்கனென்றார்.

105 பின்னும்யெகோவாமோசேயை நோக்கி,-
 106 கொர்ஷோன் சந்தியாரில் அவரவர் பிதாக்களுடைய வமிசத்தின்படிக்கும், குலத்தின் படிக்கும்,—சபையின் ஆவாசத்தின் கிரியையைச் செய்வதற்குப் பணிவிடையிற் பிரவேசிக்கத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்கு உமுள்ள சகலரையும் எண்ணிப்பார்.—பணிவிடை செய்து சமையெடுக்குவ் கொர்ஷோன் வமிசத்தினார் செய்யவேண்டிய கிரியையாவது.—அவர்கள் ஆவாசத்தின் திரைச்சீலையையும், சபையின் ஆ

வாசத்தின் போர்வையையும், அதின்மேலிருக்கிற தகசத்தோற் போர்வையையும், சபையின் ஆவாசவாசலின் தொங்குகிரையையும்,—ஆவாசத்தையும், வேதிகையை, சூழ்ந்திருக்கிற பிராகாரத்தின்தொங்குகிரைகளையும், பிராகாரவாசல்துவாரத்தின் திரைச்சீலையையும், கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையுஞ்சுமந்து, அவைகளைக்குறித்துச்செய்யப்படும் யாவையுஞ்செய்து,இப்படியேபணிவிடைசெய்யக்கடவர்கள்.—கொர்ஷோன் சந்தியார் சமக்க உளவேண்டிய சகல சமையையும், செய்யவேண்டிய சகல கிரியைகளும்மாதிரி பணிவிடைகளுவாயும் ஆரோனாலும் அவன்புத்திரராலும் நியமிக்கப்படும்: நீங்கள் அவர்கள் சமக்கவேண்டிய சகலசமையையும் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்பியுங்கள்.—கொர்ஷோன் சந்தியாரின் வமிசத்தார்உச்சபையின் ஆவாசத்திற் செய்யவேண்டிய பணிவிடையிதுவேயாம்: அவர்கள்பாரம் ஆசாரியனாகிய ஆரோனின் புத்திரனான இதாமாருடைய கைக்கீழிருக்கவேண்டும்.

மிராரி சந்தியாருக்குள் அவரவர் குலத்தின் உகபடிக்கும், பிதாக்களுடைய வமிசத்தின்படிக்கும்,—சபையின் ஆவாசத்திலுள்ள கிரியைகளைச் செய்யும்படிபணிவிடையிற்பிரவேசிக்கும் முப்பதுவயது முதல் ஐம்பதுவயதுவரைக்குமுள்ள ஒவ்வொருவரையும் எண்ணிப்பார்.—அவர்கள் சபையின் ஆவாசத்திலே தாங்கள்செய்யவேண்டிய பணிவிடைக்கேற்ற ஆவாசத்தின்பலகைகளையும், தாங்களையும், தூண்களையும், பாத்தங்களையும்,—சுற்றுப்பிராகாரத்தின் தூண்களையும், கூட அவைகளின் பாத்தங்களையும், முனையாணிகளையும், கயிறுகளையும், அவைகளின் சகல கருவிகளையும், அவற்றின் தொண்டிக்கேற்றயாவையும் காப்பதே அவர்கள்பாரம்: அவர்கள் காக்கும் பாரத்திலுள்ள திரவியங்களைப் பெயர் பெயராக எண்ணக்கடவீர்கள்.—ஆசாரியனாகிய ஆரோனின்புத்திரனான இதாமாருடையகைக்கீழ் மிராரிசந்தியாரின்வமிசத்தார் சபையின் ஆவாசத்திலுள்ள தங்க்கள்சகலகிரியைகளுக்குமேற்கச்செய்யவேண்டிய பணிவிடையிதுவேயென்றார்.

அப்படியே மோசேயும் ஆரோனுஞ்சபையின் சூபிரதானிகளுக்கோகாத்த சந்தியாரில் அவரவர் குலத்தின்படிக்கும், பிதாக்களுடைய வமிசத்தின்படிக்கும்,—சபையின் ஆவாசத்திலுள்ளகிரியையைச்செய்யப் பணிவிடையிற் பிரவேசிக்கும் முப்பதுவயதுமுதல் ஐம்பதுவயதுவரைக்குமுள்ள ஒவ்வொருவரையும் எண்ணிப்பார்த்தார்கள்.—அவர்களுக்குள் அவரவர் குலத்தின்படி கூணெண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்தெழுநூற்றைம்பது.—யெகோவாமோசேக்குக்கட்ட கூணையிட்டபிரகாரம் கோகாத்துவமிசத்தாரில் சபை

(102) உ.சாமு.சு.யக. க.நாளா.யெ.உ.யெ. உ.சாமு.சு.சு.எ. க.நாளா.யக.க.ய. (103) யாத்.உடு.சு. லேலி.உச.உ. யாத்.கல.கச. யாத்.உக.சய. யாத்.கல.உடு. (யக) வச.யெ. (உய) யாத்.யக.உச. க.சாமு.சு.யக. (கக) அதி.க.கசு, 66. யாத்.உக.யெ. (கஉ) யாத்.கசு.உக.

யின் ஆவாசத்திற் பணிவிடைசெய்வதற்கு மோசேயினாலும் ஆரோனாலும் எண்ணித்தொகையிடப்பட்டவர்கள் இவர்களே.

௩௮ கெர்ஷோன் சந்தியாரிலும் அவரவர்களுத்தின்படிக்கும், பிதாக்களுடைய வமிசத்தின்படிக்கும்,—சபையின் ஆவாசத்தின் கிரியையைச் செய்யப்பணிவிடையிற் பிரவேசிக்கும் முப்பதுவயதுமுதல் ஐம்பதுவயதுவரைக்குமுள்ள சகசலிலரும் எண்ணப்பட்டார்கள்.—இப்படி அவரவர்களுத்தின்படிக்கும், பிதாக்களுடையவமிசத்தின்படிக்கும், எண்ணப்பட்டவர்கள் இரண்டாசக யிரத்தறுநூற்றுமுற்பது.—யெ கோவா இட்டகட்டளைப்பிரகாரம் கெர்ஷோன் சந்தியாரின் வமிசத்தாரில்சபையின் ஆவாசத்திற் பணிவிடை செய்வதற்குமோசேயினாலும் ஆரோனாலும் எண்ணித்தொகையிடப்பட்டவர்கள் இவர்களே.

௪௨ மிராரி சந்தியாரிலும் அவரவர்களுத்தின்படிக்கும், பிதாக்களுடையவமிசத்தின்படிக்கும்.—

௪௩ சபையின் ஆவாசத்தின் கிரியையைச் செய்யப்பணிவிடையிற் பிரவேசிக்கும் முப்பதுவயதுமுதல் ஐம்பதுவயதுவரைக்குமுள்ளசகசலரும் எண்ணப்பட்டார்கள்.—இப்படி அவர்கள் குலத்தின்படிக்கும், பிதாக்களுடைய வமிசத்தின்படிக்கும், எண்ணப்பட்டவர்கள் மூவாயிரத்திருநூறு.—

௪௫ யெ கோவா மோசேக்குச் சொல்லிய வாக்கின்படி மிராரிசந்தியாரின்வமிசத்தாரில் மோசேயினாலும் ஆரோனாலும் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் இவர்களே.—

லேவியரில் அவரவர்களுத்தின்படிக்கும், பிதாக்களுடையவமிசத்தின்படிக்கும், சபையின் ஆவாசத்திற் ஆராதனைத்தொண்டுஞ் சமக்குந்தொண்டுஞ்செய்ய உட்பட்ட முப்பதுவயதுமுதல் ஐம்பதுவயதுவரைக்குமுள்ள ஒவ்வொருவரும்,—மோசேயினாலும் ஆரோனாலும் இலரவேலரின் பிரதானிகளினாலும் எண்ணித்தொகையிடப்பட்டார்கள்.—

௪௮ இப்படி அவரவர்களுத்தின்படிக்கும், பிதாக்களுடைய வமிசத்தின்படிக்கும், எண்ணப்பட்டவர்கள் எண்ணாயிரத்தைநூற்றெண்பது.—

௪௯ யெ கோவா இட்டகட்டளைப்பிரகாரம் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தொண்டின்படிக்கும், தங்கள்தங்கள் சமையின்படிக்கும், மோசேயினால் எண்ணப்பட்டார்கள்: இவ்விதமாய் யெ கோவா மோசேக்குக்கட்டளையிட்டபடி அவரவர்கள் எண்ணப்பட்டார்கள்.

௫. அதிகாரம்.

௧. அசுசியானவர்களைப்பானயத்தினின்றும் அகற்றல்: ௫. குற்றத்துக்கு உத்தரவாதஞ்செய்ய விதித்தல்: ௩௧. புருஷன் தன்மனைவியில்வைராகியமாயிருக்கும்படித்து அவனைச் சோதிக்கும் விதி.

மேலும் யெ கோவா மோசேயைநோக்கி,— உருஷ்டரோகிகள் ஒவ்வொருவரையும், மேகரோ

கிகள் எவர்களையும், பிரேதத்தைப்பரிசித்த அசுசியுள்ளவர்கள்யாவரையும், பானயத்தினின்றும் விலக்கிவிடும்படி இலரவேல் சந்தியாருக்குக்கட்டளையிடும்.—ஸ்திரியானாலும், புருஷனானாலும், நான்வாசம்பண்ணுகிற தங்கப்பானயங்களை அசுசிப்படுத்தாதபடிக்கு, நீங்கள் அவர்களைப்பானயத்துக்குப்புறம்பாக விலக்கிவிடக்கடவீர்களென்றார்.—அப்படியே இலரவேல் சந்தியார்செய்து அவர்களைப்பானயத்துக்குப் புறம்பாக விலக்கிவிட்டார்கள் யெ கோவா மோசேக்குச்சொல்லியபிரகாரம் இலரவேல் சந்தியார்செய்தார்கள்.

மேலும் யெ கோவா மோசேயைநோக்கி,— ஒருபுருஷனானாலும், ஸ்திரியானாலும், யெ கோவாவின் கட்டளையைமீறி மனிதருக்கு விரோதமாகஎதாகிலும் ஒரு பாவத்தைச்செய்து குற்றவாளியானபொழுது,—அவர்கள் தங்கள் செய்தபாவத்தையுணர்ந்துசொல்லக்கடவார்கள்: அப்படிப்பட்டவன் தான்செய்த குற்றத்தினியித்தந்தான் வாங்கின முதலோடே ஐந்திலொருபங்கும் அதிகமாய்க்கூட்டி, தான் குற்றஞ்செய்தது எவனுக்கோ அவனுக்குச்செலுத்தக்கடவன்.—அவன் தன் குற்றத்தினியித்தன்கொடுக்குந்தானத்தைவாங்கத்தக்க இனத்தாரொருவருயில்லாதிருந்தால், தனக்குப்பிராயச்சித்தஞ்செய்யும்படி பிராயச்சித்தக்கடாவையேயன்றித் தன் குற்றத்தினியித்தன்கொடுக்கவேண்டியதானத்தையும் யெ கோவாவின் சந்நிதியில் ஆசாரியனுக்குக்கொடுக்கக்கடவன்.— இலரவேல் சந்தியார் பரிசுத்தவஸ்துக்களில் ஆசாரியனுக்குக்கொண்டெவரும் கைவேத்தியம் ஒவ்வொன்றும் அவனுடையவைகளாயிருக்கும்.— ஒவ்வொருவரும் அவைவேத்தியஞ்செய்யும் பரிசுத்தவஸ்துக்கள் அளவையையவைகளாயிருக்கும்; எந்தமனிதனும் ஆசாரியனுக்குக்கொடுப்பது ஏதுவோ, அது அவனுக்கேயுரியதென்று இலரவேல் சந்தியாருக்குச் சொல்லென்றார்.

பின்னும் யெ கோவா மோசேயைநோக்கி,— யாவனொருவனுடைய மனைவி நெறிதவறி அவனுக்குத் துரோகமாய்த் தன்புருஷன் கண்காண்பபடி ஒளித்து அந்நியபுருஷனுடன் சஞ்சாரம்பண்ணி அசுசிப்பட்டும்,—அவனுக்குவிரோதமாய்ச் சாட்சியில்லாமலும் அந்தச்சமயத்தில் அவனைப்பிடியாமலுயிருக்கையில்,—அவன் மனன்கொதித்துத் தன்மனைவியின்மேல் குரோதங்கொண்டபொழுது அப்படி அவன் அசுசியாயிருந்தாலும், அவன் மனன்கொதித்துக் குரோதங்கொண்டபொழுது அசுசியாயிருந்தாலும்,—அந்தப்புருஷன் தன்மனைவியை ஆசாரியனிடத்துக்கழைத்துவந்து, அவன் நியித்தம் ஒரு ஏபா வாற்கோதுமைமாவிலே பத்திலொருபங்கை கைவேத்தியமாகக்கொண்டெவந்து, அது குரோதத்தின் கைவேத்தியமும் அதிகரிமத்தைராபகப்படுத்தும் கைவேத்தியமுமாயிருப்பினால், அதின்மேல் எண்ணெயைவாராமலும்

(௫. அதி. ௨.) லேவி. ௩௩. ௩௪. லேவி. ௩௫. ௨. லேவி. ௨௧. ௧. (௩) லேவி. ௨௪. ௩௧. ௩௨. ௨. கொரி. ௬. ௩. (௪) லேவி. ௬. ௨. ௩. (௫) லேவி. ௩. ௩. யோசு. ௭. ௩. லேவி. ௬. ௩. (௮) லேவி. ௬. ௬. ௭. (௯) யாத். ௨. ௧. ௨. ௮. ௨. பா. ௩. ௩. ௪. (௩) லேவி. ௩. ௮. ௨. ௩. (௩) க. இரா. ௩. ௭. ௩. எசே. ௨. ௧. ௩.

யக ருத்தருவைப் போடாமலுமிருப்பானாக.—அப்
 பொழுது ஆசாரியன் அவனைச்சமீபத்தில் அழைத்
 து யெகோவாவின் சந்நிதியில் நிறுத்தக்கட
 லெவன்.—மேலும் ஆசாரியன் ஒருமட்கலத்திற்குத் த
 லத்தைவார்த்து ஆவாசத்தின் நிலத்திலுள்ளபுழுதி
 யிற்கொஞ்சமெடுத்த அந்தச்சலத்திற்க்போட்டு,
 யெகோவாவுக்கு முன்விட்டஸ்திரியினுடை
 யதலையைத்திறந்து குரோதத்தின்வைவேத்தியமா
 தியஞாபகவைவேத்தியத்தை அவளுடையகையி
 லிவொனாக: சாபங்கொடுக்கிறகசப்பானகீர்ஆசா
 யக ரியனுடைய கையிலிருக்கவேண்டும்.—பின்பு ஆ
 சாரியன் அந்தஸ்திரியை ஆணையிடுவீத்து, அவனை
 நோக்கி, உன்சையிருவுடையேயன்றி அந்நியபு
 ருஷ்டேனெஞ்சயடியாமலும், ஒருவனெனும் அ
 சரிக்கிரியைசெய்யவழுவாமலும் இருந்தாயாகில்
 சாபங்கொடுக்குமிந்தக் கசப்பானசலத்துக்குவீ
 உலகருவாயாகவென்று சொல்லியபின்பு,—ஆசாரி
 யன் அந்தஸ்திரியைச் சாபந்தருவதற்கேதுவான
 ஆணையிடுவீத்து, அவனைநோக்கி, உன்புருஷ்டே
 டேயன்றி அந்நியனெனும் நீவழுவீ உன் சயபுரு
 ஷ்டேயன்றி அந்நியபுருஷனும் உன்னுடன் ச
 உக யனித்ததினால் நீ அசரியாயிருப்பாயாகில்,—யெ
 கோவா, உன்னிடுப்புவிழவும், உன்னுதரம்வீக்
 கவும் பண்ணுவதினால், உன்னை உன்சணங்களுக்
 உருள்சே சாபமும் ஆணையுமாகவைப்பாராக.—உ
 ன்னுதரம்வீக்கவும், இடுப்புவிழவும் பண்ணும்ப
 டிசாபத்தைத்தரும் இந்தச்சலம் உன்னுதரத்திற்க்பி
 ரவேசிக்கக்கடவதென்று சொல்வானாக: அதற்கு
 அந்தஸ்திரி, ஆமென் ஆமெனென்று சொல்லக்கட
 உக வன்.—பின்பு ஆசாரியன் இந்தச்சாபங்களை ஒருபுத்
 தகத்திலெழுதிக்க சசப்பான சலத்தினால் கழுவி
 உசீக்கி,—சாபத்தைத்தரும் அந்தக்கசப்பானசலத்
 தை அவன் குடிக்கும்படி பண்ணுவான்: அப்பொ
 முது சாபத்தைத்தரும் அந்தச்சலம் அவளிடத்திற்
 உடு பிரவேசித்துக்கசப்பாறும்.—அதற்குமுன் ஆசாரி
 யன் குரோதத்தின் வைவேத்தியத்தை அந்தஸ்திரி
 யின்கையினின்றும்வாங்கி, அதை யெகோவா
 வின்சந்நிதியில் அசைவாட்டிவேதிகையின்மேல்
 உக வைவேத்தியஞ்செய்து, அதற்குஞாபகமாய் அந்த
 வைவேத்தியத்தில் கைகிறைய அள்ளி வேதிகை
 யின்மேலேதெகித்து, பின்பு அவனந்தச்சலத்தைக்
 உக குடிக்கும்படி செய்யக்கடவன்.—அந்தச் சலத்
 தைக்குடிக்கச்செய்தபின்பு அவன் அசரிப்பட்
 டித் தன்புருஷனுக்குத் துரோகம்பண்ணினவனா
 யிருந்தால், சாபத்தைத்தரும் அந்தச்சலம் அவளி
 டத்தில் பிரவேசித்துக்கசப்பானதினால் அவளுத
 ரம்வீக்கும், அவளிடெப்பும்விழும்: இப்படியே அந்
 தஸ்திரி தன்சணங்களுக்குள்ளே சாபத்துக்குட்ப
 உடிவொன்.—அந்தஸ்திரி அசரிப்படாமற் சரியாயிருந்
 தானேயாகில், அவனதற்குவிலகிக்கருப்பந்தரிப்
 உக பான்.—ஒருஸ்திரிதன்புருஷ்டேனன்றி அந்நியபு

ருஷ்டேனேடே வழுவி அசரியடைத்ததினாலுண்
 டான குரோதத்துக்கேற்ற பிரமாணியிதவே.—
 அன்றியும் புருஷனுக்கு மணங்கொதிக்கும்பொ கய
 முது அவன் தன்மனைவியின்மேல் குரோதங்
 கொண்டென்மனைவியையெகோவாவின்சந்
 நிதியில் நிறுத்துவானாக; பின்பு ஆசாரியன் இந்
 தப்பிரமாணத்தின்படி முழுவதும் அவளுக்குச்
 செய்யக்கடவன்.—அப்பொழுது அந்தப்புருஷன் கூக
 பாவம் நீங்கிக் குற்றமற்றவனாவான்; ஸ்திரியே
 தன்னதிக்கிரமத்தையனுபவிப்பானென்று இலர
 வேலருக்குச்சொல்லென்றார்.

க. அதிகாரம்.

க. கசீயரின்விரதவிதி: உஉ.சனங்களை ஆசீர்வ
 திக்குமுறைமை.
 மேலும் யெகோவா மோசேயுடனே,—புரு
 ஷ்டினாலும் ஸ்திரியானாலும் தன்னை யெகோ
 வாவுக்கென்று பிரதிஷ்டைபண்ணும்பொருட்
 டிகசீயர் சங்கற்பத்தைச்செய்யும்பொழுது,—
 அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும், மற்ற
 லாகிரியுள்ள பாணத்தையும்விட்டுப் பிரிந்திருக்
 கக்கடவன். அவன் திராட்சரசத்தின் காடியை
 யும், மற்றலாகிரியுள்ள பாணத்தின் காடியையும்,
 திராட்சரசத்தினூறச்செய்த எந்தப்பாணத்தையும்,
 குடியாமலும் பச்சையானதிராட்சங்கனையாவது
 வற்றிப்போன திராட்சங்கனையாவது, புரியாம
 லும்,—தன் பிரதிஷ்டைகாலமுழுதந் திராட்சக்
 சகொடிக்கனியின் விதைமுதல் தோல்வரைக்கு
 முள்ள ஒன்றையும் புரியாமலிருக்கக்கடவன்.—
 அவன்பிரதிஷ்டை சங்கற்பகாலமுழுதும் சென
 ரகன்கத்தி அவன் தலையின்மேல் படலாகாது.
 யெகோவாவுக்கென்று பிரதிஷ்டைபண்ணி
 சகாலம் நிறைவேறாமலும், அவன் பரிசுத்தமா
 யிருந்து தன் தலைமலிரை வளரவிடக்கடவன்.—
 அவன் யெகோவாவுக்கென்று பிரதிஷ்டை
 பண்ணினகான்முழுதும் பிரேதத்துக்குச்சமீபிக்
 கப்படாது.—அவன் தேவனுக்கென்று செய்த
 பிரதிஷ்டை அவன் தலைமேலிருப்பதினால், மர
 ணமடைந்த தன் பிதாவினாலாவது, மாதாவின
 லாவது, சகோதரனாலாவது, சகோதரியினாலாவ
 துதன்னை அசரிப்படுத்தவேண்டாம்.—தான் பிரதி
 ஷ்டையான காலமெல்லாம் யெகோவாவுக்
 கேற்கப்பரிசுத்தமாயிருப்பானாக.—ஒருவன் அவ
 னருகே சடிதியில் மரணமடைந்தால், பிரதிஷ்ட
 டைக்கேற்ற அவன்தலை அசரிப்படும், அதினால்
 அவன் தன்னைச்சுத்திகரிப்பதற்கு ஏற்றதினமாகி
 ய ஏழாம்நாளில்தன் தலையைச்செளரம்பண்ணி,
 எட்டாம்நாளில் இரண்டு மணிப்புறக்கனையா
 வது இரண்டுமாடப்புறக்குஞ்சுகனையாவதுசபை
 யின் ஆவாசவாசலில் ஆசாரியனிடத்திற்கொண்
 டெவரக்கடவன்.—அப்பொழுது ஆசாரியன் ஒன் யக

(யக) ரோ.எ.உ. (உய) யோசு.க.உசு. க.சாமு.யச.உசு. நிதி.ய.உக. (உக) எரே.உக.உக. (உஉ) சங்.க.ய.அ.
 உபா.உஎ.யு. (உஎ) உபா.உஅ.க.எ. சக.அ.யக. (கக) லேவி.உய.யெ.யக.உய.—(க. அதி. உ.) லேவி.உஎ.உ.
 சிய.யக.இ. அப்.உக.உக. ரோ.க.உ. (க) ஆமோ.உ.யெ. ஹக்.க.யு. (இ) நியா.யக.ரு. நியா.யக.யெ. க.சாமு.
 க.யக. (ச) லேவி.உக.யக. (எ) லேவி.உக.க.உ. (க) அப்.ய.அ.ய.அ. அப்.உக.உசு. (ய) லேவி.இ.எ.

றைப்பிராய்ச்சித்த பலியாகவும், மற்றதைத்தகனபலியாகவும் வைவேத்தியம் பண்ணிப்பிணத்தினால் அவனுக்குண்டான அசுகியை நிவிர்த்தி செய்து, அந்நாளிலே அவனுடைய தலையை வட சுத்திசெய்வானாக,—அவன் திரும்பவுந்தன் பிரதிஷ்டைநாள்களை யெகோவாவுக்கென்று ஏற்படுத்தி ஒருவருஷத்து ஆட்டுக்குட்டியைக்குற்ற நிவிர்த்தி பலியாகக்கொண்டு வரக்கடவன்: அவனுடைய பிரதிஷ்டை அசுகிப்பட்டபடியினாலே சென்றநாள்கள்விருதாவாகும்.

ஐக நசரீயனுக்குரிய பிரமாணமாவது, அவன்தன் பிரதிஷ்டை நாள்கள் நிறைவேறும்பொழுது, ஐச சபையின் ஆவாசவாசலில் வந்து,—தகனபலிக்குப்பழுதற் ஒரு வருஷத்தாட்டுக் குட்டியையும், பிராய்ச்சித்தபலிக்குப்பழுதற் ஒரு வருஷத்துப் பெண்ணாட்டுக்குட்டியையும், ஸ்தோத்திரபலிக்குப்பழுதற் ஓராட்டுக்கடாவையும்,—ஐடு வைவேத்தியத்துக்கு ஒரு கடையில் எண்ணெயிற் பிசைந்த புளிப்பில்லாதமெல்லியமாலினற் செய்த அதிரசுக்களையும், எண்ணெய் தடவப்பட்டபுளிப்பில்லாத அடைகளையும், பாணபலியுடன் யெகோவாவுக்கு வைவேத்தியமாகக் ஐக கொண்டுவரக்கடவன்.—அவைகளை ஆசாரியன் யெகோவாவின் சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பிராய்ச்சித்தபலியையும், அவனுடைய தகனபலியையும், சிவேதனம்பண்ணி,—ஐஎ ஆட்டுக்கடாவைக் கூடையிலுள்ள புளிப்பில்லாத அப்பங்களுடனேகூட, யெகோவாவுக்கு ஸ்தோத்திரபலியாயிடக்கடவன்: அன்றியும் ஆசாரியன் வைவேத்தியத்துடனே பாணபலியைச் செலுத்துவானாக.—அப்பொழுது நசரீயன் தன்பிரதிஷ்டைக்குத் தலையை, சபையின் ஆவாசவாசலில் சென்றம்பண்ணி, தன்பிரதிஷ்டையின் தலைமயிரையெடுத்து ஸ்தோத்திரபலியின் கீழெறிகிற அக்கினியிற் போடக்கடவன்.—ஐக நசரீயன் தன்பிரதிஷ்டையின் தலையைச் சென்றம்பண்ணியபின்பு ஆசாரியன் ஆட்டுக்கடாவில் வெந்த ஒரு முன்னங்கால் தொடையையும், கூடையிலிருக்கிறவைகளிற் புளிப்பில்லாத ஒரு அதிரசுத்தையும், புளிப்பில்லாத ஒரு அடையை யுமெடுத்து அவனுடைய கைகளில்வைத்து,—ஐய அவைகளை யெகோவாவுக்குமுன்பாக அசைவாட்டக்கடவன்: அது அசைவாட்டப்பட்டமார்பின் துண்டத்தோடும் உயர்த்தி வைவேத்தியம் பாண்பண்ணப்பட்டமுன்னத்தொடையோடும் ஆசாரியனுக்குரித்தாகும், அவைபரிசுத்தமுன்னன்: பின்பு நசரீயன் திராட்சரசுத்தைப்பாணம்பண்ணலாம்.—சங்கற்பம்பண்ணின நசரீயனுக்கும் அவன் தன்கைதரும் பொருளுக்கேயன்றித் தன்பிரதிஷ்டையினியித்தம் யெகோவாவுக்

கிடும் வைவேத்தியத்துக்குமுரிய பிரமாணமிது வேயாம்: அவன் தான்செய்த சங்கற்பத்தின்படி தன்பிரதிஷ்டையின் பிரமாணத்துக்கேறக்கச்செய்யவேண்டுமென்று இலரவேல் சந்ததியாருக்குச் சொல்லென்றார்.

பின்னும் யெகோவா மோசேயுடனே,—ஈஐ ஆரோனையும் அவன் புத்திரரையும்நோக்கி, ஈஈ உக கள் இலரவேல் சந்ததியாரை ஆசீர்வதிக்கும்படி அவர்களைப்பார்த்து,—யெகோவா உன்னைஆசீர் உசவதித்துக்காக்கக்கடவர்:—யெகோவா தமதுமு உடுகத்தை உன்மேல் பிரசன்னப்படுத்தி, உனக்கு அனுக்கிரகஞ்செய்யக்கடவர்: யெகோவா தமது முகப்பிரசன்னம் உன்மேல் உதயமாகும்படி செய்து, உனக்குச்சமாதானத்தை அருளக்கடவரென்பதாய்ச் சொல்லுங்கடென்று சொல்வாயாக.—இப்படி அவர்கள் என்ருத்தாமத்தைஇல உகரவேல் சந்ததியார்மேலுச்சரிக்கக்கடவர்கள்;—அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பே ஐஎ னென்றார்.

எ. அதிகாரம்.

க. ஆவாசத்தின்பிரதிஷ்டை: ஐ. வேதிகைக்காக அதிபதிகள்செய்தவைவேத்தியம்: அக. கிருபாசயத்தினின்றுமோசேக்குவாக்கு அருளப்படல். மோசே ஆவாசத்தை ஸ்தாபனம்பண்ணி அதையும், அதின் சமஸ்த பாத்திரங்களையும் அபிஷேகம்பண்ணி,பரிசுத்தப்படுத்தி,வேதிகையை யும், அதின் சமஸ்தபாத்திரங்களையும் அபிஷேகம்பண்ணி,பரிசுத்தப்படுத்திமுடித்ததினத்தில், தங்கள் தங்கள் பிதாக்களுடைய வமிசுத்தாருக்குத்தலைவர்களும் கோத்திரப்பிரதானிகளுந்தொகையிடப்பட்டவர்களுக்கு மேல்விசாரணைக்காரருமாகிய இலரவேலின் பிரதானிகள் சிவேதனம்பண்ணினார்கள்.—இவ்விரண்டு பிரதானிகள் ஒவ்வொருவண்டிலும், ஒவ்வொருவன் ஒவ்வொருமாமொக, ஆறுகுலாவண்டில்லையும், பன்னிரண்டுமாமொகையுடன் யெகோவாவுடையசந்நிதியில் காணிக்கையாகச்செலுத்தும்படி ஆவாசத்துக்குமுன்பாகக்கொண்டுவந்தார்கள்.—அப்பொழுது யெகோவா மோசேயைநோக்கி,—ஈச சபையின் ஆவாசத்தின் கிரியைக்காக அவைகளை அவர்களிடத்தில் வாங்கி லேவியருக்கு அவரவர் ஊழியத்துக்குத்தக்கதாய்க் கொடுப்பாயென்றார்: அப்பொழுது மோசே அந்த வண்டில்களை யும் மாடுகளையும்வாங்கி லேவியருக்குக்கொடுத்தான்.—கொடுஷோன் புத்திரருடைய ஊழியத்துக்குத்தக்கவைகளையும் இரண்டுவண்டில்களையும், நாலுமாமுகளையும், அவர்களுக்குக்கொடுத்தான்:—பின்பு ஆசாரியனாகிய ஆரோனின்புத்திரானஇள தாமாருடையகையின்கீழிருக்கிற,—யிராரியின் புத்திரருடைய ஊழியத்துக்குத்தக்கவைகளாய்

(ஐக) அப்.உக.உச. (ஐச) லேவி.ச.உ.உஎ.உஉ. லேவி.க.க. (ஐடு) லேவி.உச. யாத்.உக.உ. அதி.ஐடு.ஐ.எ.ஐ. (ஐய) அப்.உக.உச. (ஐக) க.சாமு.உஐடு. யாத்.உக.உக.உச. (உய) யாத்.உக.உஎ.உஅ. (உக) லேவி.க.உஉ. க.நானா.உக.ஐக. (உச) சங்.அஉக.எ. யோவா.ஐஎ.ஐக. (உடு) சங்.க.ஐக. சங்.க.எ.க. சங்.அஐ.க.எ.ஐக. தானி.க.ஐஎ. ஆதி.ச.க.உக. சங்.ச.க. யோவா.ஐச.உஎ. உதெச.க.ஐக. (உசு) உபா.உஅ.ஐ. உகாளா.எ.ஐச. எசா.ச.க.எ. தானி.க.ஐய.ஐக. (உஎ) சங்.ஐஐடு.ஐஉ.—(எ. அதி. க.) யாத்.ச.ஐ.ஐய.

கால வண்டிக்களையும், எட்டு மாதெனையுங்கொ
க. டெத்தான்.—கோகாத்தின் புத்திரர் தோளின்மேல்
சமப்பதே அவர்களுக்குரிய ஆவாசத்தின் பணி
விடையாதலால், அவர்களுக்கு ஒன்றுங்கொடுக்க
வில்லை.

வ அன்றியும், பிரபுகள் வேதிகையின் அபிஷேக
தினத்தில் அதின் பிரதிஷ்டைக்காக சிவேதனம்
பண்ணினார்கள். அந்தப்பிரபுகள் வேதிகைக்கு
முன்பாகத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தி
வக னார்கள்.—அப்பொழுது யெகோவா மோசே
யை கோக்கி, வேதிகைப்பிரதிஷ்டைக்கு ஒவ்
வொரு பிரபுவும் தன் தன் தினத்தில் தன் தன்
காணிக்கையை சிவேதனஞ்செய்யக்கடவென்
வெருர்.—அப்படியே முதல்தினத்திலே தன் காணிக்
கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகி
வக ய அம்மினதாபுடைய புத்திரன் நாக்ஷோன்.—அ
வனுடைய காணிக்கையாவது கைவேத்தியத்துக்
கு எண்ணெயிற்பிசைந்த மெல்லியமாலினால் நி
றைந்ததும், பரிசுத்தஸ்தானத்து வேக்கலாக தூற்று
முப்பது வேக்கல் நிறைகொண்டதுமான ஒரு வெ
ள்ளித்தாலமும், எழுபது வேக்கல் நிறைகொண்
வச ட ஒரு வெள்ளிக்கலமும்,—தூபவருக்கம் நிறைந்
த பத்து வேக்கல் நிறைகொண்ட ஒரு பொற்கின்
வக ணமும்,—தகனபலிக்கு ஒரு இளங்காளையும்,
ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வருஷத்து ஒரு ஆட்
வக டிக்குட்டியும்,—பிராயச்சித்தத்துக்கு ஒரு வெள்
வச னாட்டுக்கடாவும்,—ஸ்தோத்திரபலிக்கு இரண்
மொடெளம், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து
வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வருஷத்து ஐந்
து ஆட்டுக்குட்டிகளுமே: இவையே அம்மினதா
பு புத்திரனாகிய நாக்ஷோனுடைய கைவேத்
வச தியம்.—இரண்டாந்தினத்தில் ஈஷுகாரின் பிர
புகாகிய குவாரின் புத்திரனாகிய சிதனேல் கா
வக ணிக்கை செலுத்தினான்.—அவன் கைவேத்தியத்
துக்கு எண்ணெயிற்பிசைந்த மெல்லியமாலினால்
நிறைந்ததும், பரிசுத்தஸ்தானத்து வேக்கலாக
தூற்றுமுப்பது வேக்கல் நிறைகொண்டதுமான
ஒரு வெள்ளித்தாலமும், எழுபது வேக்கல் நிறை
வச கொண்ட ஒரு வெள்ளிக்கலமும்,—தூபவருக்கம்
நிறைந்த பத்து வேக்கல் நிறைகொண்ட ஒரு
வக பொற்கின்ணமும்,—தகனபலிக்கு ஒரு இளங்கா
ளையும், ஒரு ஆட்டுக்கடாவும் ஒரு வருஷத்து ஒரு
வச ஆட்டுக்குட்டியும்,—பிராயச்சித்த பலிக்கு ஒரு
வக வெள்ளாட்டுக்கடாவும்,—ஸ்தோத்திரபலிக்கு இ
ரண்மொடெளம், ஐந்து செம்மறி ஆட்டுக்கடாக்க
ளும் ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வரு
ஷத்து ஆட்டுக்குட்டிகள் ஐந்து சிவேதனம் பண்
ணினான். குவாரின் புத்திரனாகிய சிதனேலுடை
வச ய காணிக்கையிதுவே.—முன்றாந்தினத்தில் எ
லோனுடைய புத்திரனாகிய எலியாமென்னும் செ
புலோனின் புத்திரருடைய பிரபு காணிக்கை
வக செலுத்தினான்.—அவனுடைய காணிக்கையாவ
து, கைவேத்தியத்துக்கு எண்ணெயிற்பிசைந்த

மெல்லிய மாலினால் நிறைந்ததும் பரிசுத்தஸ்தா
னத்து வேக்கலாக தூற்றுமுப்பது வேக்கல் நி
றைகொண்டதுமான ஒரு வெள்ளித்தாலமும், எ
ழுபது வேக்கல் நிறைகொண்ட ஒரு வெள்ளிக்க
லமும்,—தூபவருக்கம் நிறைந்த பத்து வேக்கல் நி
வக றைகொண்ட ஒரு பொற்கின்ணமும்,—தகனப உஎ
லிக்கு ஒரு இளங்காளையும் ஒரு ஆட்டுக்கடாவும்
ஒரு வருஷத்து ஒரு ஆட்டுக்குட்டியும்,—பிராயச்
வச சித்தபலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,—ஸ உக
தோத்திரபலிக்கு இரண்மொடெளம், ஐந்து செம்
மறியாட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்க
டாக்களும், ஒரு வருஷத்து ஐந்து ஆட்டுக்குட்டி
களுமே: இவையே எலோனுடைய புத்திரனாகி
ய எலியாபின் கைவேத்தியம்.—நாலாந்தினத்
வக திலே செதேயூரின் புத்திரனாகிய எலித்துருரன்
னும் ருபேன் புத்திரருடைய பிரபு காணிக்கை
செலுத்தினான்.—அவனுடைய காணிக்கையாவது
வக கைவேத்தியத்துக்கு எண்ணெயிற்பிசைந்த மெல்
லிய மாலினால் நிறைந்ததும் பரிசுத்தஸ்தானத்
து வேக்கலாக தூற்றுமுப்பது வேக்கல் நிறை
கொண்டதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுப
து வேக்கல் நிறைகொண்ட ஒரு வெள்ளிக்க
லமும்,—தூபவருக்கம் நிறைந்த பத்து வேக்கல் நி
வக றைகொண்ட ஒரு பொற்கின்ணமும்,—தகனப
வக லிக்கு ஒரு இளங்காளையும்,—ஒரு ஆட்டுக்கடாவும்,
ஒரு வருஷத்து ஒரு ஆட்டுக்குட்டியும்,—பிராயச்
வக சித்தபலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,—ஸ
வக தோத்திரபலிக்கு இரண்மொடெளம், ஐந்து செம்
மறியாட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்க
டாக்களும், ஒரு வருஷத்து ஐந்து ஆட்டுக்குட்டி
களுமே: இவையே சேதேயூரினுடைய புத்திர
னாகிய எலித்துருரின் கைவேத்தியம்.—ஐந்தாந்
வக தினத்தில் குரிஷ்தாயினுடைய புத்திரனாகிய செ
லூரியேயல் என்னுஞ் சேமேயோன் புத்திரருடைய
பிரபு காணிக்கை செலுத்தினான்.—அவனுடை
வக வ காணிக்கையாவது, கைவேத்தியத்துக்கு எண்
ணெயிற்பிசைந்த மெல்லியமாலினால் நிறைந்
ததும் பரிசுத்தஸ்தானத்து வேக்கலாக தூற்று
முப்பது வேக்கல் நிறைகொண்டதுமான ஒரு
வெள்ளித்தாலமும், எழுபது வேக்கல் நிறை
கொண்ட ஒரு வெள்ளிக்கலமும்,—தூபவருக்கம்
வக நிறைந்த பத்து வேக்கல் நிறைகொண்ட ஒரு
பொற்கின்ணமும்,—தகனபலிக்கு ஒரு இளங்
வக காளையும், ஒரு ஆட்டுக்கடாவும்,—ஒரு வருஷத்து
வச ஒரு ஆட்டுக்குட்டியும், பிராயச்சித்தபலிக்கு ஒரு
வெள்ளாட்டுக்கடாவும்,—ஸ்தோத்திரபலிக்கு இ
வக ரண்மொடெளம், ஐந்து செம்மறியாட்டுக்கடாக்க
ளும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு
வருஷத்து ஆட்டுக்குட்டிகளுமே: இவையே கு
ரிஷ்தாயினுடைய புத்திரனாகிய செலூரியேலின்
கைவேத்தியம்.—ஆறாந்தினத்தில் தியூவேலின்
வச புத்திரனாகிய எலியாசாபென்னும் காத்தபுத்திரரு
டைய பிரபு காணிக்கை செலுத்தினான்.—அவ சக

(க) உசாரு.க.யக. (ஐ) க.இரா.அ.சக. உ.நா.எ.எ.கு.க. எஸ்.ரு.ச.யக. நி.கி.யெ.உ.எ. (யக) யாத்த.க.ய.யக. (யச) யாத்த.க.ய.க. (யெ) லேவி.ச.உ. (யச) லேவி.ச.உ. (யஎ) லேவி.க.ச.

ணிக்கையாவது, கைவேத்தியத்துக்கு எண்ணெயிற் பிசைந்த மெல்லியமாலினால் நிறைந்ததும் பரிசுத்தஸ்தானத்து வேடிக்கலாக தூற்று முப்பது வேடிக்கல் நிறைகொண்டதான ஒருவெள்ளித் தாலமும், எழுபதுவேடிக்கல் நிறைகொண்ட ஒரு அலவெள்ளிக்கலமும்,—தூபவருக்கம் நிறைந்த பத்துவேடிக்கல் நிறைகொண்ட ஒரு பொற்கிண்ணம் அகமும்,—தகனபலிக்கு ஒரு இளங்காணியும், ஒரு ஆட்டிக்கடாவும், ஒருவருஷத்து ஒரு ஆட்டிக்கடாட்டியும்,—பிராயச்சித்தபலிக்கு ஒருவெள்ளாட்டி ஆட்டிக்கடாவும்,—ஸ்வதோத்திரபலிக்கு இரண்டுமாமுட்களும், ஐந்து செம்மறியாட்டிக்கடாக்களும், ஐந்துவெள்ளாட்டிக்கடாக்களும், ஒருவருஷத்து ஐந்து ஆட்டிக்கடாட்டிகளும்: இவையே என்னுடைய புத்திரானிய அகோவின் கைவேத்தியம்.—**அசுவேதிகையின் அபிவேகதின்னத்திலு** இலரவேல் பிரபுகளுடைய பிரதிஷ்டைப்பொருள்களாவன, வெள்ளித்தாலங்கன்பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொற்றுபக்கிண்ணங்கள் அகிகள் பன்னிரண்டு.—**ஒவ்வொருவெள்ளித்தாலம் தூற்றுமுப்பது வேடிக்கல் நிறையும், ஒவ்வொருகலம் எழுபதுவேடிக்கல்நிறையுமாகப்பாத்திரங்கள் பரிசுத்த ஸ்தானத்துவேடிக்கலாக இரண்டாயிரத்து அக தகனானுறுவேடிக்கல்நிறை.—தூபவர்க்கம் நிறைந்த பன்னிரண்டு பொற்றுபக்கிண்ணங்கள், ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தானத்துவேடிக்கலாகப் பத்துவேடிக்கல் நிறையுள்ளதாகத் தூபக்கிண்ணங்களின் பொன்னெல்லாம் தூற்றிருபதுவேடிக்கல்நிறை.—அதினதின் கைவேத்தியத்துடன் தகனபலிக்கு இளங்காணிகள் பன்னிரண்டு, ஆட்டிக்கடாக்கன்பன்னிரண்டு, ஒரு வருஷத்து ஆட்டிக்கடாட்டிகள் பன்னிரண்டு, பிராயச்சித்தபலிக்கு ஒருவெள்ளாட்டிக்கடாக்கல் பன்னிரண்டு.—ஸ்வதோத்திரபலிக்கு இளங்காணிகள் இருபத்துநாலு, செம்மறியாட்டிக்கடாக்கள் அறுபதுவெள்ளாட்டிக்கடாக்கள் அறுபது, ஒருவருஷத்து ஆட்டிக்கடாட்டிகள் அறுபது, வேதிகையின் அபிவேகம் முடிந்தபின்பு செய்யப்பட்ட பிரதிஷ்டைக்குரிய பொருள்கள் இவைகளே.**

அக மோசே தேவனுடனே பேசும்படிசபையின் ஆவாசத்துக்குட்பிரவேசிக்கையில் தன்னுடனே பேசுகிறவருடையசத்தம் சாட்சிப் பெட்டியினது கிருபாசயத்தின் இரண்டுகெருபிகளின் மத்தியினின்றுந்தோன்றக்கேட்டான்: அவ்கே அவர் அவனுடனே பேசுவார்.

அ. அதிகாரம்.

க வினக்கேற்றவேண்டிய தன்மை: **இ.** லேவியரின் பிரதிஷ்டை: **உக.** அவர்கள் ஊழியஞ்செய்யவேண்டியவயது.

உ யெ கோவாமோசேயைநோக்கி—ஆரோணுக்கு, நீவினக்கேற்றும்பொழுது எழு தீபமும், கிளைவினக்குத்தண்டிற்ருநேரே ஒளிகொடுக்கவேண்டி

மென்றுசொல்லென்றார்.—**யெ கோவாமோசே**க்குக் கட்டளையிட்டபிரகாரம் ஆரோன்கிளைவினக்குத் தண்டிற்ருநேரே எரிய வினக்கேற்றினான்.—**இந்தக்கிளைவினக்குத் தண்டமுதல் புஷ்பங்கள்வரைக்கும் பொன்னினால் வைரவேலையாகச் செய்யப்பட்டது:** யெ கோவாமோசேக்குக்காண்பித்தசாயவன்படியே அந்தக்கிளைவினக்கையுண்டாக்கினான்.

பின்னும் யெ கோவாமோசேயை நோக்கி,—**நீ இலரவேல்சந்தியாரினின்றும் லேவியரைப் பிரித்தெடுத்துச் சுத்திகரிப்பாயாக.**—அவர்களைச்சுத்திகரிக்கும்படி அவர்கள்மேற் சுத்திகரிக்குஞ்சலத்தைத்தெளிப்பாயாக; பின்புஅவர்கள் சருவாங்கசெனரம்பண்ணித் தங்கள்வஸ்திரங்களைத்தோய்த்து, இந்தப்பிரகாரத் தங்களைச்சுத்திகரிக்கக்கடவர்கள்.—**அப்பொழுது ஒரு இளங்காணையையும், அதற்கேற்ற எண்ணெயிற் பிசைந்த மெல்லிய மாவாகிய கைவேத்தியத்தை யுந் கொண்டுவரக்கடவர்கள்:** அன்றியும் பிராயச்சித்தபலிக்கு நீவேடுருரு இளங்காணையையும் வாங்கி,—**லேவியரைச்சபையின் ஆவாசத்துக்கு முன்வரச்செய்து இலரவேல்சந்தியின்சபையாரெல்லாரும் கூடவரப்பண்ணுவாயாக.**—**லேவியரை யெ கோவாவின் சந்நிதியில்வரப்பண்ணினபொழுது இலரவேல்சந்தியார், தங்கள் கைகளை லேவியர்மேல் வைக்கக்கடவர்கள்.**—**லேவியர் யெ கோவாவுக்குரியதொண்டைச் செய்யும்பொருட்டு ஆரோன் இலரவேல்சந்தியாரினின்றும் எடுக்கப்பட்ட அவர்களை யெ கோவாவுக்குமுன்பாக அசைவாட்டப்படுங்காணிக்கைபோல ஒப்பிக்கக்கடவன்.**—**அதன் பின் லேவியர் தங்கள் கைகளைக் காளைகளுடையதலைகளின்மேல்வைப்பார்களாக, பின்புலேவியருக்காகப் பிராயச்சித்தஞ்செய்யும்பொருட்டு யெ கோவாவுக்கு அவைகளிலொன்றைப்பிராயச்சித்தபலியாகவும், மற்றதைத்தகனபலியாகவும், கைவேத்தியம்பண்ணி,—லேவியரை ஆரோனுக்கும்அவன்புத்திரருக்கும்முன்பாகநிறுத்தி அவர்களை யெ கோவாவுக்குரியகைவேத்தியமாக ஒப்பிப்பாய்.—இப்படி நீ லேவியரை இலரவேல்சந்தியாரிலிருந்து பிரிக்கக்கடவாய்: லேவியரோ என்னுடையவர்களாயிருப்பார்கள்.—நான் எய்கித்துதேசத்தில் முதற்பேரூனயாவையுஞ்சங்கரித்தநாளில் இலரவேல்சந்தியாராகிய மனிதரிலும், அவர்களுடைய மிருகங்களிலும், முதற்பேரூனயாவையும் எனக்குகன்றுபரிசுத்தமாக்கினபடியால்அவைகள்என்னுடையவைகளே.—அன்றியும் இலரவேல்சந்தியாருக்குள்ளேமுதற்பேரூனயாவருக்கும்பிரதியாக லேவியரை நான்பிரித்தெடுத்துக்கொண்டேன்.—இப்படி இலரவேல்சந்தியார்யாவருக்குள்ளும் கருப்பத்தினின்று தோன்றும் முதற்பேரூனவர்களுக்குப்பிரதியாக**

(அக) அதி. ௨௨. அ. யாத். ௧௬. ௧, ௨. யாத். ௨௫. ௨௨.—(அ. அதி. ௨.) யாத். ௨௫. ௧௭. (ச) யாத். ௨௫. ௧௬. யாத். ௨௫. ௨௩. யாத். ௨௫. ௨௪. (எ) அதி. ௨௬. ௧, ௨, ௩, ௪. லேவிய. ௨௪. ௨, ௩. (அ) லேவிய. ௨. ௧. (க) யாத். ௨௬. ௪. லேவிய. ௨. ௧. (ய) லேவிய. ௧. ௪. (ய௨) யாத். ௨௬. ௨. (ய௪) அதி. ௧. ௪. (ய௫) யாத். ௨. ௧, ௨, ௩, ௪, ௫. (ய௬) அதி. ௧. ௨, ௩, ௪, ௫.

எனக்கென்று நான் அவர்களைப்பிரித்தெடுத்துக் கொண்டபடியால் அவர்கள் இஸரவேல் சந்தியாரினின்றும்முழுமையும் எனக்குக்கொடுக்கப் பட்டிருக்கிறார்கள்.—ஆதலால் நீ அவர்களைச்சுத்திகரித்து, எனக்குவைத்தியமாக ஒப்பிக்கக்கடவாய்; அதன்பின்பு லேவியர்சபையின் ஆவாசத்தின் தொண்டைச்செய்யப் பிரவேசிக்கக்கடவார்கள்.—இஸரவேல்சந்தியார் பரிசுத்தஸ்தானத்துக்குச் சமீபிக்கும்பொழுது இஸரவேல்சந்தியாருக்குள்ளேயாதாயினும்வாதையுண்டாகாதபடிக்கு இஸரவேல்சபையார்செய்யவேண்டிய சபையின்தொண்டை ஆவாசத்தில்செய்யவும், இஸரவேல் சந்தியாருக்காகப் பிராயச்சித்தம்பண்ணவும் லேவியரை இஸரவேல்சந்தியாரினின்றும் பிரித்துஆரோனுக்கும் அவன்புத்திரருக்குங்கொடுத்துவிட்டேனென்றார்.—மோசேயும் ஆரோனும்தொண்டைச் சந்தியின் சபையார்யாவரும் லேவியரைக்குறித்துயெகோவாமோசேக்குக்கட்டளையிட்டபடியெல்லாம் லேவியருக்குச்செய்தார்கள், இஸரவேல்சந்தியார்அப்படியே அவர்களுக்குச்செய்தார்கள்.—இந்தப்பிரகாரம்லேவியர்சுத்திக்கப்பட்டுத் தங்கள் தங்கள் வஸ்திரங்களைத்தொய்த்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களையெகோவாவின் சந்நிதியில் வைத்தியம்போல் ஒப்பித்தான்;ஆரோன் அவர்களைச்சுத்திகரிக்கும்படி அவர்களுக்காகப்பிராயச்சித்தம்பண்ணினான்.—அதற்குப்பின்புலேவியர் ஆரோனுக்கும் அவன்புத்திரருக்கும் முன்பாகச் சபையின் ஆவாசத்தின் தொண்டைச்செய்யும்படி பிரவேசித்தார்கள்: யெகோவா லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவர்களுக்குச்செய்தார்கள்.

உக பின்னும் யெகோவாமோசேயைநோக்கி.—உச லேவியர் இருபத்தைந்துவயதுமுதல்சபையின் ஆவாசத்தின்தொண்டைச்செய்யும்படி ஏற்படுத்தப்பட்டபடிவேண்டும்.—ஐம்பதுவயதுக்குமேல் தொண்டைச்செய்யாமல் விட்டு நீங்குவார்கள்.—அவர்கள் சபையின் ஆவாசத்தினிடத்தில்காவல் காக்கிறதற்கு தங்கள்சகோதரருடன்ஊழியஞ்செய்வதேயன்றி வேறொரு சேவகமுஞ்செய்யவேண்டியதில்லை: இதுவேலேவியருக்குமுறைமை: லேவியர்செய்யவேண்டியகாவலைக்குறித்து நீ இவ்வியதமாய்ச்செய்யக்கடவாயென்றார்.

க. அதிகாரம்.

க. பஷ்காவை ஆசரணைசெய்யுங்கட்டளை: கூ. அசுசிப்பட்டவர்கள்நியித்தந் திரும்பவும் பஷ்காசெலுத்துங்கட்டளை: டி. மேகம்இஸரவேலரின் யாத்திரையையுந்நவகலையும் நடத்தல்.

அவர்கள் எகிப்துதேசத்தைவிட்டுப்புறப்பட்ட இரண்டாம்வருஷம் முதன்மாதத்தில் யெகோவா சீனாய்வனத்தில் மோசேயைநோக்கி,—இஸர

வேல்சந்தியார் பஷ்கா உற்சவத்தைக்குறித்தகாலத்தில் அனுசரிக்கக்கடவர்கள்.—அதற்கேற்றகாலமாகிய இந்தமாதம்பதினொன்றினத்தின்சாயங்காலத்தில் அதின் சகலவதிகளுக்குக் சகலமுறைமைகளுக்குமேற்றபிரகாரம் அதையனுசரிப்பீர்களாகவென்றார்.—அப்படியே பஷ்கா உற்சவத்தையனுசரிக்கும்படி மோசே இஸரவேல்சந்தியாருக்குக்கட்டளையிட்டான்.—அதினால் இஸரவேல் சந்தியார் யெகோவாமோசேக்குக்கட்டளையிட்டபடியெல்லாம், முதலாமாதம்பதினொன்றினத்தின்சாயங்காலத்தில் சீனாய்வனத்திலே பஷ்காவையனுசரித்தார்கள்.

அந்நாளிலே சிலமனிதர்கள் சவத்தினால் அசுசிப்பட்டதினாலே பஷ்காவை அனுசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்: அவர்கள் அந்நாளிலே மோசேயினிடத்திலும்ஆரோனிடத்திலுஞ்சேர்ந்து,—சவத்தினால் அசுசிப்பட்டநாங்கள் குறித்தகாலத்தில் இஸரவேல் சந்தியாருடன் யெகோவாவுக்கு வைத்தியஞ்செலுத்தாதபடிக்குவிலக்கப்பட்டிருக்கிறதென்னவென்று கேட்க;—மோசே அவர்களை நோக்கிப்பொறுத்தான்; உங்களைக்குறித்து யெகோவா கட்டளையிடுவதென்னவென்றுகேட்பேனென்றான்.

அப்பொழுது யெகோவாமோசேயை நோக்கி,—நீ இஸரவேல்சந்தியாரிடத்தில் உங்களிலாவது உங்கள் சந்தியாரிலாவது ஒருவன் சவத்தினால் அசுசிப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரப்போயிருந்தாலும், அவன் யெகோவாவின் பஷ்கா உற்சவத்தை அனுசரிக்கலாம்.—அவர்கள் அதை இரண்டாமாதம் பதினொன்றினத்தின்சாயங்காலத்தில் அனுசரித்துப் புனிப்பில்லாத அப்பங்கனோடுங் கசப்பான கிரகனோடும் அதைப்புகிப்பார்கள்.—விடியற்காலப்படியந்தம் அதில் ஒன்றுக்கு சேஷமாவையாமலும், அதிலொருளும்பையும் முறியாமலும், பஷ்காவின் சகலமுறைமைகளின் படிக்கும், அதையனுசரிக்கக்கடவர்கள்.—ஒருவன் சுத்தமுன்னவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஷ்காவையனுசரியாதேபோனால், தன்சனங்களினின்றுஞ்சேதிக்கப்படுவான்: அந்தமனிதன் குறித்தகாலத்திலே யெகோவாவுக்குரிய வைத்தியத்தைச்செலுத்தாதபடியினால் தன்பாவத்தைச்சும்பான்.—உங்களிடத்திலே தங்கும்படிசேசியெகோவாவின் பஷ்காவை அனுசரிக்கவேண்டுமொகில், பஷ்காவின்விதிக்கும், அதின் முறைமைக்குமேற்கச் செய்யக்கடவன்: பரதேசிற்கும், சுதேசிற்கும், விதி ஒரேபிரகாரமாயிருக்கவேண்டுமென்று சொல்லென்றார்.

ஆவாசஸ்தாபனஞ்செய்த அந்தநாளிலே மேக டி. மானதுசாட்சியின் கூடாரமாகிய ஆவாசத்தை முடிந்து: சாயங்காலம் ஆவாசத்தில் அக்கினிம

(யஅ) வச.யக.யக. (யக) உ.நாளா.உச.யக. (உச) க.நாளா.உக.க.உச.உச. க.நீமோ.க.யஅ.—(க. அதி. உ.)யாத். யஉ. உபா.யக.க.உ. (க) யாத்.யஉச. (இ) யோச.இ.ய. (சு) யோவா.யஅ.உஅ. யாத்.யஅ.யஇ.யக.உச. (யக) உ.நாளா.கப.உ.யஇ. யாத்.யஉ.அ. (யஉ) யாத்.யஉ.ய. யாத்.யஉ.சக. யோவா.யக.கக. யாத்.யஉ.சக. (யக) ஆதி. யச. யச. யாத்.யஉ.யஇ. (யச) யாத்.யஉ.சக. (யஇ) யாத்.ச.ய.நச. நிதி.க.யஉ.யக. சங்.எஅ.யச. யாத்.யக.உச.

யமாய் ஒருதோற்றமுண்டாயிற்று, அதுவிடியற்
 பக காலம்வரைக்குயிருந்தது.-நித்தமும் இப்படியே
 நடந்தது: பகவிலே மேகமும், இரவிலே அக்கி
 வித்தோற்றமும் அதைமூடிக்கொண்டிருந்தன.-
 ௨௪ மேகம் ஆவாசத்துக்குமொடியுர எழும்புவதைக்
 கண்டு அதின்ப்பு இரைவேல் சந்தியார் யாத்
 திரை பண்ணுவார்கள்: மேகம்போய்த் தங்குமி
 டத்தில் இரைவேல் சந்தியார் பானயமிறங்கு
 விட வர்கள்.—யெகோவாவுடைய வாக்கின்படி
 இரைவேல் சந்தியார்யாத்திரைபண்ணிவந்தார்
 கள். யெகோவாவுடைய வாக்கின்படி பா
 னயமிறங்கினார்கள்: மேகமானது ஆவாசத்தின்
 மேல்தங்கியநாளெல்லாம் பானயத்தில்தங்குவார்
 பக கள்.—மேகமானது ஆவாசத்தின்மேல் நெடுநாள்
 தங்கியிருந்தபொழுது இரைவேல் சந்தியார்
 யாத்திரை பண்ணாமல் யெகோவாவின்சா
 உயிலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.—அப்படி
 யேமேகமானது ஆவாசத்தின்மேல் சிலநாள்மாத்
 திரச் தங்கியிருந்தபொழுது யெகோவாவு
 டையவாக்கின்படி பானயமிறங்குவார்கள், யெ
 கோவாவுடைய வாக்கின்படி யாத்திரைபண்
 ௨௪ ணுவார்கள்.—மேகஞ் சாயங்காலந் தொடங்கி
 விடியற்காலபரியந்தமிருந்து விடியற்காலத்தில்
 உயர எழும்பும்பொழுது அந்நேரமே யாத்தி
 ரைபண்ணினார்கள்; பகவிலாவது இரவிலாவது
 மேகம் எழும்பும் நேரம் எப்பொழுதோ, அப்
 ௨௨ பொழுதே யாத்திரைபண்ணுவார்கள்.—மேகமா
 னது இரண்டொளாவது ஒருமாதமாவது ஒருவரு
 டமாவது ஆவாசத்தின்மேலே தங்கியிருந்தபொ
 ழுது இரைவேல் சந்தியார் யாத்திரைபண்ணி
 மற்கூடாரங்களில் தங்கியிருப்பார்கள்: அதுஉய
 ரஎழும்பின்பொழுதுமாத்நிரம்யாத்திரைபண்ணு
 ௨௩ வர்கள்.—யெகோவாவுடையவாக்கின்படி
 பானயமிறங்குவார்கள்; யெகோவாவுடைய
 வாக்கின்படி யாத்திரைபண்ணுவார்கள்: யெ
 கோவாமோசேக்கு அருளியவாக்கின்படி யெ
 கோவாவின் காவலைக்காத்துக்கொள்வார்கள்.

வி. அதிகாரம்.

௧. வெள்ளி எக்காளம்: பக. இலரவேலர் சீரையவ
 னத்தைவிட்டுப் பாரன்பரியந்தம் பிரயாணஞ்
 செய்தல்: பிச. யாத்திரையின்கிரமம்: ௨௧. ஓபா
 புக்கு மோசேசெய்த வேண்ட்தல்: ௩௩. சாட்
 சிப்பெட்டியை யெடுக்கும்போதும் இறக்கும்
 போதும் மோசே ஆசீர்வாதஞ்செய்தல்.
 ௨ யெகோவா மோசேயைகோக்கி.—சபையைக்
 கூடி வரவழைப்பதற்கும், பானயத்திலுள்ளவர்
 கள் யாத்திரைசெய்வதற்குமுடியாமையால் வைர
 வேலையாக இரண்டு வெள்ளி எக்காளங்களைச்
 ௩ செய்துகொள்வாயாக.—அவர்கள் அவைகளை ஊ
 தம்பொழுதுசமஸ்தசபையாரும்சபையின் ஆவா
 சவாசலில் உன்னிடத்திற்கூடியவரவேண்டும்.—

ஒன்றைமாத்நிரம் ஊதினால் இலரவேலர் ஆயிரவ
 ருக்குத்தலைவராகியபிரபுகள்உன்னிடத்திற்கூடி
 வரக்கடவர்கள்.—நீங்கள்பேரொலியாயூதும்பொ
 ௩ முது கீழ்த்திகையிலுள்ள பானயத்தார் புறப்படக்
 கடவர்கள்.—இரண்டாந்தரம்பேரொலியா யூதம்
 ௪ பொழுது தென்றிகையிலுள்ளபானயத்தார்பிரயா
 ணம்பண்ணக்கடவர்கள்: இப்படி அவர்கள்தங்க
 ன்பிரயாணங்களுக்குக்காகப்பேரொலியாயூதவேண்
 ௫ டும்.—சபையார் கூடிவருவதற்கு ஊதும்பொழு
 து பேரொலியாயூதவேண்டாம்.—ஆரோனின் புத்
 ௬ திரராகிய ஆசாரியர்களே எக்காளங்களையூதக்க
 டவர்கள்; உங்கள் தலைமுறைதோறும் இந்நவிதி
 நித்தியநியமமாயிருக்கும்.—உங்கள்தேசத்தில் உங்
 ௭ களைக்கலைசப்படுத்துஞ்சுத்தருவுக்கு விரோதமா
 யுத்தத்துக்குப்போரும்பொழுதுநீங்கள்எக்காளங்
 ௮ களைப் பேரொலியாயூதக்கடவீர்கள்; அதினால்
 உங்கள் தேவகுதிய யெகோவா உங்களை நி
 ௯ னைப்பார், நீங்களுங்கள் சுத்துருக்களினின்றும்
 ௧ இரட்சிக்கப்படுவீர்கள்.—அன்றியுமுங்கள் ஆணர்
 ௧௧ ததினத்திலும், உற்சவநாள்களிலும், மாசாரம்பங்
 களிலும், உங்கள் தகனபலிகளையும், ஸ்தோத்திர
 பலிகளையும், செலுத்தும்பொழுது எக்காளங்களை
 யூதவேண்டும்; அது யெகோவாவின் சந்நிதி
 யில் உங்களுக்கு ரூபகக்குறியாயிருக்கும்: நா
 ௧௨ னேஉங்கள்தேவகுதியயெகோவாவென்றார்.
 இரண்டாம்வருஷம் இரண்டாம்மாதம் இருப பக
 தாந்நினத்தில் மேகமானது சாட்சியின் ஆவாசத்
 துக்குமேலே உயர எழும்பிற்று.—அப்பொழுது ௨௨
 இரைவேல்சந்தியார்சீரையவனத்தினின்றும்பிர
 யாணப்பட்டார்கள். மேகம் பாரன்வனத்தில்
 தங்கிற்று.—இப்படியே யெகோவா மோசேக் பக
 கு அருளின வாக்கின்படிமுதற்பிரயாணம்பண்
 ணினார்கள்.

யூதா சந்தியாருடைய பானயத்தின்கொடி அ
 ௧ பிச வர்கள் சேனைகளோடும் முத்தபுறப்பட்டது: அ
 வனுடையசேனைக்குத்தலைவன் அம்மினதாயின்
 புத்திரன் நாக்கலோன்.—ஈஷகார்சந்தியாருடை
 ௨ யெகோத்திரத்தின் சேனைக்குத்தலைவன் ரூவாரின்
 புத்திரானுகிய நிடனேல்.—செபுலோன் சந்தியா பக
 ௩ ருடைய கோத்திரத்தின் சேனைக்குத்தலைவன் ஏ
 லோனுடைய புத்திரானுகிய இலியாப்.—அப்பொ யெ
 முது ஆவாசக் கழற்றிவைக்கப்பட்டது; கெர்
 ஷோன்புத்திரரும் மிராரி புத்திரரும் ஆவாசத்
 ௪ தைச் சமஸ்துகொண்டு புறப்பட்டார்கள்.—அயி
 தின்பின்பு ருபேன் சந்தியாருடைய பானயத்
 தின்கொடி அவர்கள் சேனைகளோடும் புறப்பட்
 ௫ டது: அவனுடைய சேனைக்குத்தலைவன்ஷெதே
 யூரின்புத்திரானுகிய இலீசூர்.—ஷிமியோன் சந்
 ௬ தியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத்தலை
 வன் ரூரிஷுத்தாயின்புத்திரானுகிய ஷிலூமீயேல்.—
 ௭ காத் சந்தியாருடைய கோத்திரத்தின் சேனைக் ௨௩

(வி)யாத்த.௨௩.௩௪. சங்.அல.க.(அ)க.கொரி.ய.க.(௨௨)யாத்.௪௩.௩௪.௩௫.—(யி. அதி. ௨.) ஏசா.௧.ய௩.(௩) ஏரே.௪.
 ௩ யோவே.௨.யெ. (௪) யாத்.யி.௨.௧. (௫) யோவே.௨.௧. (அ) யோச.௧.௪. ௨.நாணா.ய௩.யெ. (௧) யோச.௧.௩.
 ௨.நாணா.ய௩.யெ. நியா.௨.யி.௪. ௧.சாமு.யி.யி.௪. சங்.௩௪.௪. ௨.ஆதி.௪.௧. சங்.௩௪.௪. (யி) அதி.௨.௧.௧. ௧.நாணா.
 ௩.௨.௪. எஸ்ரூ.௩.யி. நிதி.யெ.௧.௩. சங்.௪.௧.௩. (யெ) யாத்.௪.௩.௩. ௨.ஆதி.௨.௧.௨.௧.

ருத்தலைவன் தியூவேலின் புத்திரனாகிய இவியா
 ௨௧ சப்.—கோகாத்தியர் பரிசுத்தஸ்தானத்தைச்சுமந்து
 கொண்டு புறப்பட்டார்கள்: இவர்கள் வந்துசே
 ருமுன் மற்றவர்கள் ஆவாசஸ்தாபனம்பண்ணு
 ௨௨ வர்கள்.—பின்பு எப்ராயீம் சந்தியாருடையபா
 னயத்தின்கொடி அவர்கள் சேனைகளோடும் பு
 ரப்பட்டது; அவனுடைய சேனைக்குத்தலைவன்
 அம்மியூத்தினுடைய புத்திரனாகிய இவீஷாமா.—
 ௨௩ மளுவே சந்தியாருடைய கோத்திரத்தின் சே
 னைக்குத் தலைவன் பீதாத்திரின் புத்திரனாகிய
 ௨௪ கமாலீயேல்.—பேன்யாமீன் சந்தியாருடைய
 கோத்திரத்தின் சேனைக்குத் தலைவன் கிடியோ
 ௨௫ னியினுடைய புத்திரனாகிய அபீதான்.—அதின்
 பின்பு தாண்சந்தியாருடைய பாளயத்தின்கொ
 டி சகல பாளயங்களுக்கும்பின்னாக அவர்கள்
 சேனைகளோடும்புறப்பட்டது; அவனுடைய சே
 னைக்குத்தலைவன் அம்மியூத்தாயின் புத்திரனாகி
 ௨௬ ய அகியேசெர்.—ஆவேர் சந்தியாருடையகோத்
 திரத்தின் சேனைக்குத்தலைவன் ஒகிரானுடைய
 ௨௭ புத்திரனாகிய பாகியேல்.—நப்தாலி சந்தியாரு
 டைய கோத்திரத்தின் சேனைக்குத்தலைவன் ஈனா
 ௨௮ னுடைய புத்திரனாகிய அகீரா.—இஸரவேல் சந்
 தியார் புறப்பட்டபொழுது இவ்விதமாய்த் தங்
 கள் தங்கள் சேனைகளின்படி பிரயாணம்பண்
 னினார்கள்.
 ௨௯ அப்பொழுது மோசே தன்மாமனும்மீதியானி
 யனுமாகிய ரேகுவேலின்புத்திரனான ஒபாப்பை
 நோக்கி, யெகோவா, நானுங்களுக்குத் தரு
 வேனென்றுசொல்லி வாக்குத்தந்தம்பண்ணின
 ஸ்தானத்துக்குப் பிரயாணம்பண்ணுகிறோம்: நீ
 யும் எங்களுடேவா, உனக்கு கண்மைசெய்
 வோம்: யெகோவா இஸரவேலருக்கு நல்ல
 ௩௦ வாக்கு அருளினார் என்றான்.—அதற்கவன், நான்
 வரமாட்டேன்; என் சுயதேசத்துக்கும், என்னி
 ௩௧ னத்தாரிடத்துக்கும் போகிறெனென்றான்.—அ
 தற்கிவன் எங்களை விடவேண்டாம்; வனத்தில்
 நான்கள் பாளயமிறங்கவேண்டிய ஸ்தானங்களை
 நீ அறிந்திருக்கிறபடியினாலே எங்களுக்குக்கண்
 ௩௨ போலிருப்பாய்.—நீ யெங்களுடன்கூடவந்தால்
 யெகோவா எங்களுக்குச்செய்யும் கண்மை
 எப்படியோ அப்படியே நான்களும் உனக்குச்
 செய்வோமென்றான்.
 ௩௩ அந்தப்பிரகாரம் அவர்கள் யெகோவாவின்
 மலையிலிருந்து மூன்றுநாள் பிரயாணஞ்செய்தார்
 கள்: மூன்றுநாள்பிரயாணத்திலும் யெகோவா
 வுடைய உடன்படிக்கையின்பெட்டி அவர்க
 ளுக்கு இளைப்பாறும் ஸ்தானத்தைத்தேடிக்காட்
 ௩௪ டும்படிக்கு அவர்கள் முன்சென்றது.—அவர்கள்
 பாளயத்தினின்றும் புறப்படும்பகலில் யெகோ
 வாவின்மேகம் அவர்கள்மேலேதங்கியிருந்தது.—

பெட்டியானது புறப்படெஞ்சுமயத்தில் மோசே, ஈடு
 யெகோவாவே, எழுந்தருளும், உம்முடைய
 சத்துருக்கள் சிதறடிக்கப்பட்டும்; உமது ப
 கைவர் உமக்குமுன்னின்றும் ஒடிப்போகட்டு
 மென்பான்.—அது தங்கும்பொழுது யெகோவா
 ௩௫ வாவே, இஸரவேலர் அநேக ஆயிரவரிடத்தில்
 திரும்பிவாருமென்பான்.

யக. அதிகாரம்.

௧. தபேராவில் மோசேசெய்தபிரார்த்தனையினால்
 அக்கினி தணிந்துபோதல்: ௪. சனங்கள் மன்
 னவை வெறுத்து மாமிசத்தை விரும்பல்: ௫.
 மோசே தன்னுத்தியோக பாரத்தைக் குறித்து
 விசனப்பட்டல்: ௬. எழுபது முதியோரிடத்
 தில் அப்பாரத்தைப்பங்கிடும்படி தேவன்கட்
 ௬ டனையிடல்: ௭. தேவன் கோபித்து, சனங்
 களுக்குக்காடைகொடுத்தல்.

பின்பு சனங்கள் மொறுமொறுத்தார்கள். யெ
 ௧ கோவா அதைக்கேட்டார், அது அவருக்குப்
 பிரியவீனமாயிருந்தது; அவருடைய கோபாக்கி
 னிமூண்டது: யெகோவாவின் அக்கினி அ
 வர்களுக்குள்ளே மூண்டு பாளயத்தினெல்லையி
 லுள்ளவர்களைப்படுத்தது.—அப்பொழுதுசனங்
 ௨ கள் மோசேயைநோக்கி ஒலமிட்டார்கள்; மோ
 சே யெகோவாவைநோக்கிப்பிரார்த்தித்தான்;
 ௩ உடனே அக்கினிதணிந்துபோயிற்று.—யெகோ
 ௪ வாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே மூண்
 டினால், அவ்விடத்துக்குத்தபேராவென்று பெ
 யரிட்டான்.

மேலும் அவர்களுக்குள்ளிருந்த பலதேசத்துச்
 ௪ சனங்களும் மிருந்த இச்சையிலமிழ்ந்தினர்கள்;
 இஸரவேல்சந்தியார்திரும்பவும் அழுது மாமிச
 போசனத்தை யெங்களுக்குக் கொடுப்பவன்யா
 ௫ வன்.—நான்கள் எகிப்தில் இஷ்டப்படி புசித்
 தமச்சங்களும், வெள்ளிக்காயங்களும், கோமட்
 ௬ டிக்காயங்களும், ஈரவெண்காயங்களும், வெண்
 காயங்களும், வெண்ணெவெண்காயங்களும், எங்
 ௭ களுக்கு ஞாபகத்திலே வருகின்றன.—இப்பொ
 ௮ ழுது எங்கள் உள்ளம்மெலிந்துபோகின்றது, இந்
 தமன்னவைத்தவிர எங்கள் கண்களுக்குமுன்பா
 ௯ க வேறொன்றுமில்லையென்றார்கள்.—அந்த மன்
 ௧ னைகொத்தமல்லியளவாயும் அதின்நிறம் முத்துப்
 ௨ போலவயிருந்தது.—சனங்கள் திரிந்து அதைப்
 ௩ பொறுக்கிக்கொண்டவந்து திரிகையிலே திரித்
 தாவது, உரல்களிலிடித்தாவது பாணிகளிற்
 ௪ சமைப்பார்கள், அதை அப்பவருக்ககளுமாத்
 ௫ திக்கொள்வார்கள்: அதின்ருசி புதத்தேவிருட்
 ௬ சத்தெண்ணெயின் ருசிபோலிருக்கும்.—இரவி
 ௭ லே பாளயத்தின்மேற் பனிபெய்யும்பொழுது
 மன்னாவும் அதிலேவிரும்.

குடும்பத்தாராகிய சனங்கள் தங்கள் தங்கள் யெ

(௨௧) அதி.ச.யெ.யெ. (௨௨) யாத்.௨.யெ. ஆதி.யெ.எ. நியா.க.யெ. நியா.ச.யெ. ஆதி.௩௨.௨. யாத்.௩. யாத்.
 ௪.எ.அ. (௩௧) யோபு.௨.௬.யெ. (௩௨) நியா.க.யெ. (௩௩) யாத்.௩.க. உபா.க.௩.௨ யோச.௩.௩.ச.ச. சங்.௩௩.௨.அ.
 ௭.ரே.௩.௨. எசேக்.௨.யெ.ச. (௩௪) யாத்.௩.௩.௨.க. நிசி.௩.யெ.யெ. (௩௫) சங்.௩.அ.க.௨. சங்.௩.௩.௨.அ.—(யக. அதி. ௧.)
 உபா.௩.௨.௨. சங்.௭.அ.௨.க. லேவி.யெ.௨. (௨) யாத்.௩.யெ. (௪) யாத்.யெ.௩.௩. க.கொரி.யெ. (௫) யாத்.யெ.௩. (௭)
 யாத்.யெ.யெ.௩. (௮) சங்.௭.அ.௨.க.

கடாரவாசலில்நின்ற அமுகிறதைமோசே கேட்
 டான்: யெகோவாவின்சேபம் மிகவும்மூண்
 வகடா;மோசேக்கும்பிரியவீனமாயிருந்தது.—அப்
 பொழுதுமோசேயெகோவாவைகோக்கி,கீர்உ
 மதடியேனைக் கிலேசப்படுத்துவதென்ன, இந்தச்
 சனங்களுடையபாரத்தைஎன்மேற்சுமத்த,உமது
 கிருபாகடாட்சம் எனக்குக்கிடையாமற்போன
 வஉதென்ன.—பாலிக்கும்பிதா குழந்தையையிடுக்கிக்
 கொண்டுபோவதுபோல, இவர்களுடையபிதாச்
 சளுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்
 கு இவர்களை கீ உன்மார்பிலேயேனைத்துக்கொண்
 டிபோவென்று கீரென்னுடன்கொல்ல, இந்தச்
 சனங்களைல்லாராயும் கருப்பந்தரித்தவன் நா
 வகனா; இவர்களைப்பெற்றவன் நானா.—இந்தச்சன
 வ்களைல்லாருக்குக்கொடுக்கத்தக்கதாக எனக்கு
 எங்கேயிருந்தாமாயிசவரும். நாய்கள்புசிக்கமா
 யிசத்தைத் தரவேண்டுமென்று என்னைப்பார்த்து
 வச அமுகிறார்கள்.—இந்தச்சனங்களைல்லாராயும் த
 னியேசுமக்க நான்திராணியுள்ளவனல்லவே, அ
 வுது எனக்கு மிருந்த பாரமாயிருக்கின்றது.—என்
 மேல் உமக்குக் கடாட்சமுண்டானால், இப்ப
 டி எனக்குச்செய்யாமல் கானிந்த உபத்திரவத்
 தைக்காணாதபடி என்னைக்கொன்றுபோடுமென்
 று வேண்டுகிறேனென்றான்.

வக அப்பொழுதுயெகோவாமோசேயைகோக்
 கி, இராவேலுக்கு முதியோருந்தலைவருமான
 வர்கள்இன்னொன்றுகீயறிந்திருக்கிறயே; அந்த
 முதியோரில்எழுபதுபேரைக்கட்டிஅவர்களைச்
 சபையின் ஆவாசத்தினிடத்தில் உன்னுடனே
 வசநிற்கும்படி வருவித்துக்கொள்.—அப்பொழுது
 கானங்கேயிறங்கி உன்னுடனே பேசிக்கொண்
 டி, கீ ஒருவன்மாத்திரம் சனங்களின்பாரத்தைச்
 சுமவாமல், உன்னுடனேகூட அவர்களும் அ
 தைச்சுமக்கும்படிக்கு, உன்னிடத்தில் தங்கியிரு
 க்கிற ஆவிவையெடுத்துஅவர்களிடத்திலுங்கொ
 வடிப்பேன்.—கீ சனங்களைப்பார்த்து,கீங்கம்மாயி
 சம்புசிக்கும்படியாய்காளைக்கு உங்களைப்பிசுத்
 தம் பண்ணிக்கொள்ளுங்கள்: எங்களுக்கு மாயி
 சம்புசிக்கக்கொடுக்கிறவன்யாவனென்றும், எகி
 ப்திலே எங்களுக்குச்செனக்கியமாயிருந்ததென்
 றும், யெகோவாவின் செலிக்கேற அமுதீர்
 களே: ஆகையால் கீங்கள் புசிக்கும்படிக்கு யெ
 கோவா உங்களுக்கு மாயிசுக்கொடுப்பார்.—

வக கீங்கள் ஒருநாள், இரண்டொன்று, ஐந்துநாள், பத்
 துவநாள், இருபதுநாள்வரைக்குமல்ல;—ஒருமாதம்
 வரைக்கும் புசிப்பீர்கள், அது உங்கள் மூக்கா
 லைபுறப்பட்டு உங்களுக்குத்தெவிட்டிப்போகு
 மட்டுமே புசிப்பீர்கள்: உங்களுக்குள்ளேயிருக்

கிறயெகோவாவை அற்பமாக எண்ணி, ஏன்
 எகிப்தைவிட்டுப்பறப்பட்டுமென்று அவருக்
 குமுன்பாக அமுதீர்களேயென்று அவர்களுக்குச்
 சொல்லென்றார்.

அதற்குமோசே என்வசத்திலிருக்கிற காலான் உக
 கன்மாத்திரம் ஆறுலட்சம்பேரல்லவா, ஒருமாதம்
 முழுவதும் புசிக்கும்படி இவர்களுக்கு மாயிசுக்
 கொடுப்பேனென்றீரே.—ஆடுமுகளை அடித்தாஉஉ
 லும் இவர்களுக்குத் திருத்தியாகுமா, சமுத்திரத்
 தின் மச்சங்களைல்லாவற்றையுஞ் சேர்த்தாலும்,
 இவர்களுக்குத்திருத்தியாகுமா வென்றான்.—அ உக
 தற்கு யெகோவா மோசேயைகோக்கி, யெ
 கோவாவின் கரங்குறுகிப்போயிற்று; என்
 வாக்குச்சித்தியாகுமா இல்லையாவென்பதை கீ
 இப்பொழுது காண்பாயென்றார்.

அப்பொழுது மோசே புறப்பட்டு யெகோவா
 வாலுடைய வர்க்கைச் சனங்களுக்குச் சொல்
 விச்சனங்களின் முதியோரில் எழுபதுபேரைக்
 கூட்டி ஆவாசத்தைச்சுமு இருத்தினான்.—பின்பு உடு
 யெகோவா மேகத்தில் வீற்றிருப்பவராயிறங்
 கி அவனுடனேபேசி அவனிடத்திலுள்ள ஆவி
 யையெடுத்துமுதியோராகிய அந்த எழுபதுபேரி
 டத்திலுக்கொடுத்தார்: அந்த ஆவி அவர்கள்மேல்
 வந்து தங்கினமாத்திரத்தில் அவர்கள் ஓயாமல் தீர்
 க்கதரிசனஞ்சொன்னார்கள்.—அப்பொழுது பா உக
 னயத்துக்குள்ளிருந்த எல்தாதென்னும்நாமத்தை
 யுடையவனும் மேதாதென்னும்நாமத்தையுடைய
 வனுமாகிய இருவரிடத்திலும் ஆவிதங்கிற்று:
 இவர்களும் பேர்வழியிலெழுதப்பட்டிருந்தும்,
 ஆவாசத்துக்குப் போகாமற் பானயத்துக்குள்ளி
 ருந்து தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.—அப்பொ
 ழுது ஒருவாலிபன் ஒடிவந்துஎல்தாத்தும்மேதாத்
 தும் பானயத்தில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறார்
 களென்று மோசேக்கு அறிவித்தான்.—உடனே உஅ
 மோசேயிடத்திலுள்ள வாலிபரிலொருவனும் அ
 வனுடையதாசனும்நானின்புத்திரனுமாகிய யோ
 சுவா, என்பிரபுவாகிய மோசேயே, அவர்களைத்த
 டைப்படுத்துமென்றான்.—அதற்கு மோசே என் உக
 னிமித்தமோ கீ இப்படிப்பொருமைகொள்வது,
 யெகோவாவின் சனங்களைல்லாரும் தீர்க்க
 தரிசனஞ்சொல்லத்தக்கதாக யெகோவா தம்
 முடைய ஆவியை அவர்கள்மேலிறங்கப்பண்
 ணினால் கலமென்றான்.—பின்பு மோசேயும் இஸ கூ
 ரவேலரின் முதியோரும் பானயத்திலே பிரவே
 சித்தார்கள்.

அப்பொழுது யெகோவாவின் சமீபத்தி கூ
 னின்றும் புறப்பட்ட ஒரு காற்றுச் சமுத்திரத்தி
 லிருந்து காடைகளை அடித்துக்கொண்டெவந்து பா

(யக) உபா.க.ய.உ. (யஉ) ஏசா.ச.ய.யக. ஏசா.ச.க.உக. க.தெச.உ.எ. ஆதி.உக.க. ஆதி.இ.ய.உ.ச. யாத்.யக.இ. (யக) மத்.ய.இ.க.க. (யச) யாத்.ய.ய.ய. (யஇ) க.இரா.யக.ச. யோனா.ச.க. செப்.க.ய.இ. (யக) யாத்.உ.ச.க.க. உபா.யக. ய.ய.(யஎ)ஆதி.யக.இ. ஆதி.ய.ய.உ.ச. யாத்.யக.உ.ய. க.சாமு.ய.க. உ.இரா.உ.ய.இ. கி.கி.க.உ.ய. ஏசா.ச.ச.க. யோவே. உ.உ.ய. (யஅ) யாத்.யக.யக. யாத்.யக.எ. (உய) சங்.எ.ய.உக. (உக) ஆதி.ய.உ.உ. யாத்.ய.உ.க.எ. (உஉ) உ.இரா.எ. உ.மத்.ய.இ.க.க. யோவா.ச.எ.க. (உக) ஏசா.இ.ய.உ. ஏசா.இ.க.க. எசேக்.ய.உ.உ.இ. (உஇ) உ.இரா.உ.ய.இ. க.சாமு. ய.இ.க.ய. க.சாமு.யக.உ.ய.உ.ச.உக. யோவே.உ.உ.ய. அப்.உ.ய.எ.ய.ய. க.கொரி.ய.ச. (உச) க.சாமு.உ.ய.உ.ச. ஏரே.க.க.இ. (உஅ) மாற்.க.க.ய. ஓக்.க.ச.க. யோவா.க.உ.ச. (உக) க.கொரி.ய.ச.இ. (கச) யாத்.யக.யக.

எயத்திலும் பானயத்தின்சுற்றிலும் ஒருநாள் பிரயாணமட்டும், இருபுறமுந்தரையின்மேல் இரண்டுகூட்டுமுழு உயரம்விழுந்து கிடக்கச்செய்தது.—அப்பொழுது சனங்கள் எழும்பி அன்றுபகல் முழுவதும் இராமுழுவதும் மறநாள்முழுவதும் காடைகளைச்சேர்த்துக்கொண்டார்கள்: கொஞ்சம் சேர்த்தவன் பத்து ஒமர்சேர்த்தான்: பானயத்தின் சுற்றிலும் அவைகளைத் தங்களுக்காகப் பரப்பிகூவைத்தார்கள்.—தங்கள் பற்களுக்குள்ளே யிருக்கும் மாமிசத்தை அவர்கள் புசித்துமுடியுமுன்னே, யெகோவாவின்கோபம் சனங்களுக்குள்ளே லுண்டது; யெகோவா மிகவும்பெருமியவானையால் அவர்களைவந்தித்தார்.—இச்செய்கொண்ட சனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால் அந்தஸ்தானத்துக்குக் கிப்பரோத் அத்தாருவாவென்று பெயரிட்டான்.—பின்பு சனங்கள் கிப்பரோத் அத்தாவாவைவிட்டுப் புறப்பட்டு அத்தசேரோத்துக்குப்போய் அத்தசேரோத்திலே தங்கினார்கள்.

12. அதிகாரம்.

க. மிரியம் ஆரோன் என்பவர்கள் மோசேக்குச் செய்த விரோதத்தினிமித்தம் தேவன் அவர்களைக்கண்டித்தல்: டி. குஷ்டம்பிடித்தமிரியமின் கியித்தம் மோசே பிரார்த்தித்தல்: 12. மிரியமைப் பானயத்தினின்றும் அகற்றல்.

பின்பு கூஷ்டேசஸ்திரியை மோசே விவாகம் பண்ணியிருந்தபடியினாலே மிரியமும் ஆரோனும் அந்தக்கூஷ்டேசஸ்திரியினிமித்தம் அவனுக்கு விரோதமாகப்பேசி,—யெகோவா மோசேயைக்கொண்டு மாத்திரமா வசனித்தார்; எங்கணயுக்கொண்டு வசனித்தாரல்லவாவென்றார்கள்: யெகோவா அதைக்கேட்டார்.—மோசேயானவன் பூமியிலுள்ள சகலமனிதரிலுந்தாழ்ந்த சித்தையுடையவன்.—உடனே யெகோவா மோசேயையும் ஆரோனையும்மிரியமையும்நோக்கி, நீங்கள் மூவருஞ்சபையின் ஆவாசத்திற்குவாருக்கொன்றுசொல்ல, மூவரும்போனார்கள்.—யெகோவாமேகனனில்வீற்றிருப்பவராயிற்றி, ஆவாசவாசலிலேகின்று ஆரோனையும் மிரியமையும் வரவழைக்க, இருவரும்போனார்கள்.—அப்பொழுது அவர், என் வாக்கைக்கேளுங்கள், உங்களிலொருவன் தீர்க்கதரிசியாயிருப்பானாகில், யெகோவாவாகிய நான் தரிசனத்தில் என்னைவனுக்கு வெளிப்படுத்திச் சொப்பனத்தில் அவனுடன்பேசவேன்.—என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவனல்ல, அவன் என் சகல வீட்டாருக்குள்ளும் உண்மையுள்ளவன்.—நான் அவனுடன் மறைபொருளாயல்ல,

அவன் யெகோவாவின் சாயலின் தரிசனத்தைத் தரிசிக்கும்படி முகமுகமாகிப் பிரத்தியட்சமாய்ப் பேசுகிறேன்; இப்படியிருக்க எந்தாசனாகிய மோசேக்கு விரோதம்பேச உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்னவென்றார்.—யெகோவாவின்கோபம்அவர்கள்மேல்முண்டது; அவர் அவர்களைவிட்டு நீங்கினார்.

மேகம் ஆவாசத்தைவிட்டு நீங்க மிரியம் குஷ்டரோகியாய் உறைந்த தூறலைப்போல் வெண்மையானான்: ஆரோன் மிரியமைப் பார்த்தபொழுது அவளுக்குஷ்டரோகியாயிருக்கக்கண்டான்.—அப்பொழுது ஆரோன் மோசேயைநோக்கி, ஐயோ! என் ஆண்டவனே நான்கள் புத்தியினராய் நடந்தோம். நான்கள் பாவஞ்செய்தோம். நீர்இத்தப்பாவத்தை எங்கள்மேற் சமத்தாதபடி கெஞ்சுகிறேன்.—தன்மாதாவின் கருப்பத்தினின்றும் 12. தோன்றுகையில் பாதிமாயிசம் அழுகிவிழுந்த சவம்போலிருக்க இவனைவிடாதிருமென்றான்.—அதினால்மோசே யெகோவாவைநோக்கி, என் தேவனே, இப்பொழுது இவனைச் சொஸ்தப்படுத்தும்படி உம்மைவேண்டுகிறேனென்றுசொல்லிப் பிரார்த்தித்தான்.

யெகோவாமோசேயை நோக்கி, அவன்பிசுதா அவன்முக்கத்தில் துப்பினால் அவன் ஏழுகாள் வெட்கப்படுவானல்லவா. அதுபோலவே அவன் ஏழுகாள் பானயத்துக்குவெளியேயிருந்து பின்பு ஏற்றுக்கொள்ளப்படக்கடவென்றார்.—அப்படியே மிரியம் ஏழுகாள்பானயத்துக்கு வெளியேயிருந்தான். மிரியம் திரும்ப ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் சனங்கள் பிரயாணம்பண்ணவில்லை.—பின்பு சனங்கள் அத்தசேரோத்தைவிட்டுப் புறப்பட்டுப் பாரன்வணத்திற் பானயமிறங்கினார்கள்.

13. அதிகாரம்.

க. தேசத்தைப்பார்க்கும்படியனுப்பட்டவர்களுடைய நாமங்கள்: 13. அவர்களுக்கு மோசேயிட்டகட்டளை: 13. அவர்களுடைய பிரயாண விவரம்: 13. அவர்களுடையவரவையும் அவர்கள் கொண்டு வந்தசெய்தியையுந்தெரிவித்தல்.

அப்பொழுது யெகோவாமோசேயைநோக்கி,—நான் இலரவேல் சந்தியாருக்களின்க்கும்கானுன் தேசத்தைச்சோதித்துப்பார்ப்பதற்கு நீசிலமனிதரை அனுப்புவாயாக: ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும், ஒவ்வொரு அதிபதிலை அனுப்பவேண்டுமென்றார்.—மோசே யெகோவாவின் வாக்கிப்படி பாரன் வணத்திலிருந்து அவர்களை அனுப்பினான்: அவர்கள் யாவரும் இலரவேல்சந்தியாரின் அதிபதிகள்.—அவர்களுடைய நாமங்களாவன: ருபேனுடையகோத்

(12.) யாத். 12. 1. 1. எசேக். 1. 1. 1. (13.) உபா. 1. 1. 1.—(12. அதி. 1.) யாத். 1. 1. 1. (2.) யாத். 1. 1. 1. மீகா. 1. 1. 1. ஆதி. 1. 1. 1. உ. இரா. 1. 1. 1. ஏசா. 1. 1. 1. (3.) அதி. 1. 1. 1. (4.) ஆதி. 1. 1. 1. ஆதி. 1. 1. 1. யோபு. 1. 1. 1. எசேக். 1. 1. 1. தானி. 1. 1. 1. தானி. 1. 1. 1. ஹக். 1. 1. 1. ஹக். 1. 1. 1. அப். 1. 1. 1. அப். 1. 1. 1. ஆதி. 1. 1. 1. க. இரா. 1. 1. 1. மத். 1. 1. 1. (5.) சல். 1. 1. 1. எயி. 1. 1. 1. க. தீமோ. 1. 1. 1. (6.) யாத். 1. 1. 1. உபா. 1. 1. 1. க. கொரி. 1. 1. 1. யாத். 1. 1. 1. உ. பேதுரு. 1. 1. 1. யூதா. 1. 1. 1. (7.) உபா. 1. 1. 1. உ. இரா. 1. 1. 1. உ. இரா. 1. 1. 1. (13.) உ. சாரு. 1. 1. 1. உ. சாரு. 1. 1. 1. நீதி. 1. 1. 1. (13.) லேவி. 1. 1. 1. (13.) உபா. 1. 1. 1. (13.) அதி. 1. 1. 1.—(13. அதி. 1.) அதி. 1. 1. 1. உபா. 1. 1. 1.

அப்பொழுது சபையாரெல்லாரும் குரலிட்டிப் புலம்பினார்கள்: அன்றிராமுழுவதும்சனங்கள் அழுதுகொண்டிருந்தார்கள்.—மேலும் இலரவேல் சந்தியாரெல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் மொறுமொறுத்தார்கள்: சபையாரெல்லாரும் அவர்களைநோக்கி, எகிப்துதேசத்திலேமரித்தோமாகில்நலம். இந்தவனூந்தரத்திலே மரணமடைந்தாலும்நலம்.—நாங்கள் கட்டகத்தால் மடியும்படிக்கும் எங்கள்மனைவிகளுக்கும் குழந்தைகளும் இரையாகும்படிக்கும் யெகோவா எங்களை இத்தேசத்துக்குக்கொண்டெடுத்தென்ன; எகிப்து தேசத்துக்குத்திரும்பிப்போகிறதே நமக்கு உத்தமமல்லவாவென்றார்கள்.—பின்பு அவர்கள், நாங்கள் ஒரு அநிபதியைவைத்துக்கொண்டு, எகிப்துக்குத்திரும்பிப்போவோம் வாரூங்களைன்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.— அப்பொழுது மோசேயும் ஆரோனும் இலரவேல் சந்தியாரின் சபையாராகிய சமஸ்தகூட்டத்தாருக்குமுன்னும் முகங்குப்புறவிழூந்தார்கள்.

அந்தத்தேசத்தைச் சுற்றிப்பார்த்து. வந்தவர்களுக்குள்ளே தூனின்புத்திரனாகிய யோசவாவும் யெபுன்னேயின்புத்திரனாகிய காலேபுத் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்து,—இலரவேல்சந்தியின் சமஸ்தகூட்டத்தையும்நோக்கி, நாங்கள்போய்ச் சுற்றிப்பார்த்துவந்ததேசம் அதியுத்தமதேசம்.— யெகோவா எங்கள்மேற்பிரியமாயிருந்தால் பாலுந்தேனும்பெருகுற இந்தத்தேசத்தில் எங்களைக்கொண்டு வந்து அதை யெங்களுக்களிப்பார்.—யெகோவாவுக்கு மாத்திரம் விரோதமாய் நடவாதிருங்கள்: அந்தத்தேசத்துச் சனங்களுக்குப்பயப்படவேண்டாம்; அவர்கள் நமக்கிரையாயிருக்கிறார்கள்; அவர்களைக்காத்தநிழல் அவர்களைவிட்டுவிலகிவிட்டு;யெகோவா எங்களைக்கொண்டிருக்கிறார்: அவர்களுக்குப்பயப்படவேண்டாமென்றார்கள்.—அப்பொழுது சபையாரெல்லாரும் அவர்கள்மேற் கல்லெறியுச்சொன்னார்கள். உடனே யெகோவாவின் மகிமைசபையின் ஆவாசத்தில் இலரவேல்சந்தியின் சமஸ்த சபையாருக்குமுன்பாக பிரகாசமாய்த்தோன்றிற்று.

யெகோவா மோசேயைநோக்கி எதுவரைக்கும், இந்தச்சனங்களைநீண்ட கோப்படுத்திவார்கன். அவர்கள், தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையுஞ்சார்ந்து, என்னை விசுவாசிக்க எதுவரைக்கும் பின்னிடுவார் உட்கன்.—நான் அவர்களைப் பெருவாரிக்காய்ச்சலி

றம் கொலைசெய்வேன், சுதந்தரம் பெருதபடி அவர்களைப் புறக்கணித்து, அவர்களைப்பார்க்கிலும் மிகுதியும் மகத்துவமுள்ள ஒரு சாதியை உண்ணிலே தோற்றுவிப்பேனென்றார்.

மோசே யெகோவாவைநோக்கி உமது ஶகவல்லபத்தைக்காட்டி எகிப்தியரினின்றும் இந்தச்சனங்களைப்புறப்படச்செய்தீரே; அவர்களிதைக்கேட்டார்கள்.—யெகோவாவாகிய நீர் ஶச இந்தச்சனங்களுக்குள்ளே இருக்கிறீரென்பதையும், யெகோவாவாகிய நீர் பிரத்தியட்சமாய்த் தரிசனப்படுகிறவரென்பதையும், உமது மேகம் அவர்கள்மேல்நிற்கின்றதென்பதையும், பசவிலே மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் அவர்களுக்கு முன்செல்லுகிறதையுங்கேட்டிருக்கிறீர்கள்: அவர்கள் இந்தத்தேசத்தார்களுக்குச்சொல்லுவார்கள்.—ஒரே மனிதனைப்போல யெகோவா இந்தச்சமஸ்தமனிதரையும் காசப்படுத்தினால் உமது கீர்த்தியைக்கேட்டிருக்குஞ்சாதியார்,—யெகோவா இந்தச்சனங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணிக்கொடுத்ததேசத்தில் இவர்களைக்கொண்டெவரமுடியாததினால் வனத்தில் அழித்துவிட்டாரென்பார்களே.—ஆதலால் யெகோவா நீடிய வளபொறுமையும், மிகுந்த கிருமையுமுள்ளவரென்றும், பாவமையும், அதிக்கிரமத்தையும், மன்னிக்கிறவரென்றும், குற்றவாளிகளைச்சுற்றவாளிகளாகவிடாமற் பிதாக்கன்செய்தஅதிக்கிரமத்தைப் புத்திரப்பெனத்திரிடத்திலும் மூன்றும்நான்காந்தலைமுறைவரைக்கும் விசாரிக்கிறவரென்றும்,—நீர்சொல்லியபிரகாரம் என் ஆண்டவருடைய யெகோவா வல்லமை இப்பொழுது பெரிதாகும்படிவேண்டுகிறேன்.—எகிப்தைவிட்டதுமுதல் இந்நாள்வரையில் இந்தச்சனங்களை மன்னித்துவந்ததுபோல உமது பரிபூரணதையினால் இந்தச்சனங்களின் பாவத்தை மன்னித்தருளும்படி உம்மை வேண்டுகிறேனென்றான்.—அதற்கு யெகோவா, உன் வாக்கின்படி மன்னித்தேன்:—நான் நித்தியமுள்ளவரானல்பூமிமுழுவதும் யெகோவாவின்மகிமையினாலேசிறைந்திருக்கும்.—நான் எகிப்திலும் வனூந்தரத்திலுஞ்செய்த அம்பு உதங்கள்ையும், என் மகிமையையுங்கண்டிருந்தும், என் வாக்குக்கமையாமல் இப்படிப்பத்துமுறை என்னைப்பரிட்சித்த அந்தச்சகலமனிதரிலொருவரும்,—அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணை உகயிட்டிக்கொடுத்ததேசத்தைக்காணமாட்டார்கள்; என்னைக்கோப்படுத்தினவர்களில் ஒருவனும் அதைக் காணமாட்டான்.—என்னுடைய தாச உச

(உ) யாத். ஶக.க. (டு) அதி. ஶக.ச.உஉ. (எ) உபா.க.உடு. (அ) உபா.ய.யடு. உ.சாமு.யடு.உடு.உச. க.இரா.ய.க. சங்.உஉ.அ. ஏசா.க.உச. (க) உபா.க.எ.உச.உச. உபா.எ.ய்க. சங்.ாஉக.டு. ஏசா.க.ய.உ.க. எரே.ச.அ.ச.டு. ஆதி. ச.அ.உச. உபா.உ.ய.க.ச. யோச.க.டு. நியா.க.உஉ. உ.நா.ளா.ய.க.ய.உ. சங்.ச.க.எ.ய.க. ஏசா.ச.க.ய. ஆமோ.டு.ய.ச. ச.க. அ.உ.க. (ய) யாத். ஶக.ய. அதி.உ.ய.க. (யக) உபா.க.எ.அ.உஉ. சங்.க.டு.அ. எபி.க.அ.ய.க. உபா.க.க.க. யோவா.ய.உ.க.எ. எபி.க.ய.அ. (யஉ) யாத்.க.உ.ய. (யக) யாத்.க.உ.ய.உ. எசேச.உ.ய.க.ய.ச. (யச) யோச.க.டு.க. யாத். ஶக.உ.க. (யக) யோச.எ.க. (யஎ) யாத்.க.ச.க.எ. சங்.ா.க.அ. சங்.ா.ச.டு.அ. யோனா.ச.உ. யாத்.உ.ய.டு. (யக) யாத். க.ச.க. சங்.ா.க.ச.டு. சங்.எ.அ.க.அ. (உய) சங்.ா.க.உ.க. யாத்.டு.ய.க. க.யோவா.டு.ய.ச.யடு.ய.க. (உச) சங். எ.உ.ய.க. (உஉ) உபா.க.க.டு. சங்.க.டு.ய.க. எபி.க.ய.எ.ய.அ. ஆதி.க.க.எ. (உச) அதி.க.உ.ய.உ. (உச) உபா.க.க.க. யோச.ய.ச.க.அ.க.ய.ச.

னாகியகாலேபோவேறுவிதஆவியையுடையவனா
 னபடியினாலும், சம்பூரணமாயென்னைப்பின்பற்
 றினபடியினாலும், அவன்போய்வந்ததேசத்தில் அ
 வனைச்சேர்ப்பண்ணுவேன்; அவன்சந்ததியார் அ
 உடுதைச்சந்தரித்துக்கொள்ளுவார்கள்.—நானைக்கு
 நீங்கள் திரும்பிச்செங்கடலின்வழியாய் வனாந்
 தரத்துக்குப்போங்கென்னார்: அப்பொழுது அம
 லேக்கியருங்காணியருந்தாழ்ந்தபூமியிலே வா
 சம்பண்ணினார்கள்.

உக பின்னும் யெகோவா மோசேயையும் ஆ
 உஎ ரோனையும்நோக்கி,—எனக்கு விரோதமாய்மொ
 றுமொறுக்கிற இந்தத்துஷ்டசபையாரை ஏதுவ
 ரைக்கும்பொறுப்பேன்: இலரவேல்சந்ததியார்எ
 னக்குவிரோதமாய்மொறுமொறுக்கிறதைக்கேட்
 உஅடேன்.—நீ அவர்களைநோக்கி, யெகோவாவா
 கிய நான் நித்தியமுள்ளவரானால் என் செவித்
 தேற நீங்கள்பேசினபிரகாரம் உங்களுக்குச்செய்
 உக வேன்.—எனக்கு விரோதமாய் மொறுமொறுக்
 கிறவர்களும், இருபதுவயதுதொடங்கி அதற்கு
 மேற்பட எண்ணப்பட்டவர்களமாகிய உங்க
 ளெல்லாருடைய பிணங்களும் இந்தவனாந்நரத்
 தில் விழும்.—உங்களை வசிக்கும்படி நான்
 கையுயர்த்திச்சொல்லியதேசத்தில் யெபுன்னே
 வின்புத்திரனாகிய காலேபும் தூனின்புத்திரனாகி
 ய யோசவாவுந்தவிர நீங்கள் பிரவேசிக்கமாட்
 உக டீர்கள்.—இரையாவார்களென்ற நீங்கள் குறித்த
 உங்கன் குழந்தைகளைமாத்நிரம் அதில் பிரவே
 சிக்கச்செய்வேன்; நீங்கள் அற்பமாயெண்ணின
 உஉ தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள்.—நீங்க
 ளோ—உங்கள் பிணங்கள் இந்த வனாந்நரத்தில்
 உக விழும்.—உங்கள் பிணங்கள் வனாந்நரத்தில் நா
 சமடையும்வரைக்கும், உங்கள் சந்ததியார் நாற்
 பதுவருஷம் வனாந்நரத்திலே திரிந்து, உங்கள்
 விபசாரமாரக்கத்தின் தண்டினையை அனுபவிப்
 உச பார்கள்.—நீங்கள் தேசத்தைச்சுற்றிப்பார்த்தநாள்
 காற்பதின்படியே, ஒருநாளொருவருஷமாக, நாற்
 பதுவருஷம் உங்கள் அதிகிரமங்களைச்சும்பீர்
 கள்; எனது அபிப்பிராயம் மாறிற்றென்று அறி
 உடு வீர்கள்.—யெகோவாவாகிய நான் இதைச்
 சொன்னேன்; எனக்கு விரோதமாய்க்கூட்டங்
 கூடின இந்தத்துஷ்டசபையார்யாவருக்கும் இப்
 படிச்செய்வேன்: இந்தவனாந்நரத்தில் இவர்கள்
 நாசமடைவார்கள்; இவ்விடத்தில்சாவார்களென்
 று யெகோவா சொல்லச்சொன்னார்.

உக பின்பு அத்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி
 மோசேயினுணுப்பப்பட்டெத்திரும்பி அத்தேசத்
 தைக்குறித்துத் தற்செய்தியைக்கொண்டவந்து,
 உஎ சபையாரெல்லாரும் அவனுக்குவிரோதமாய்மொ

றுமொறுக்கும்படி அந்தத்துச்செய்தியைச்சொன்
 னவர்களாகிய அந்தமனிதர்கன்வாதையினால் யெ
 கோவாவின் சந்நிதியில் மரித்தார்கள்.—அத்
 தேசத்தைப்போய்ச் சுற்றிப்பார்த்துவந்த அந்தம
 னிதரில் தூனின்புத்திரனாகிய யோசவாவும் யெ
 புன்னேயின் புத்திரனாகிய காலேபுமாத்திரஞ்சா
 வாமல் மீந்திருந்தார்கள்.—மோசே இந்தச் சமா
 கூக சாரங்கன்யாவையும் இலரவேல்சந்ததியார் யாவ
 ரிடத்திலுஞ் சொன்னபொழுது சனங்கள் மிக
 வுத் துக்கித்தார்கள்.

அதிகாரையில் அவர்களெழுந்திருந்து, நாங்கள் சய
 வந்துவிட்டோம், யெகோவா வாக்குத்தத்தம்
 பண்ணிய ஸ்தானத்துக்குப்போவோம், நாங்கள்
 பாவஞ்செய்தோமென்று சொல்லி மலையின்மே
 லேறிப்போனார்கள்.—அப்பொழுது மோசே அ சக
 வர்களைநோக்கி, இப்பொழுது நீங்கள் யெகோ
 வாவின்கட்டினையை மீறுகிறதென்ன. அது உங்
 களுக்கு அனுகூலமாகாது.—யெகோவா உங் சஉ
 களுக்குள்ளிரார், ஆதலால் ஏறிப்போகாதிருங்
 கள், உங்கன்சத்துருக்களுக்குமுன் முறிய அடிக்
 கப்படுவீர்கள்.—அமலேக்கியரும், காணியரும் சக
 உங்களுக்குமுன்னே அங்கேயிருக்கிறார்களே,
 கட்டகத்தினாலேவிழுவீர்கள், நீங்கள்யெகோவா
 வைவிட்டிப்பின்வாங்கினபடியினால் யெகோ
 வா உங்கனோடிருக்கமாட்டாரென்றான்.—ஆ சச
 னாலும் அவர்கள்மலையுச்சியின்மேலேறத்துணிந்
 தார்கள்: யெகோவாவின் உடன்படிக்கைப்
 பெட்டியும் மோசேயும் பாளயத்துக்குப்புறம்
 பேபோகவில்லை.—அப்பொழுது அந்தமலையில் சடு
 வசிக்கிற அமலேக்கியருங் காணியருமிறங்கி
 வந்து அவர்களை முறியஅடித்து ஓர்மாமட்டுந்து
 ரத்தினார்கள்.

யடு. அதிகாரம்.

க. போசனபாணபலிகள் செலுத்தும்விதி: யச. ப
 ரதேசக்குஞ்சுயதேசக்கும்விதிசமமெனக்காட்
 டல்: யஎ. அசைவாட்டும்ரைவேத்தியத்துக்குப்
 பிசையுமாவின்விதி: உஉ. அபுத்தி பூருவமான
 பாவபலி: கூ. தூணிவான பாவத்துக்குத்தண்
 டனை: கூஉ. ஓய்வுநாளைமீறினவனைக்கல்லாலெ
 றியுந்தண்டனை: கூஎ. வஸ்திரத்தின்ருஞ்சம்.

யெகோவா மோசேயைநோக்கி,—நீ இலர க
 வேல்சந்ததியாரிடத்தில் நீங்கள்வசிக்கும்படிநா உ
 னுங்களுக்களிக்குந் தேசத்திற்போய்ச் சேர்ந்த
 பின்பு.—யெகோவாவுக்குச் சுகந்தபலியாகும் கூ
 பொருட்டு, தகனபலியாகவாகிலுஞ் சங்கற்பத்
 திற்கேற்றபலியாகவாகிலும் இஷ்டபலியாகவா
 கிலும்உங்கன்உற்சவத்துக்காகிலும் யெகோவா
 வுக்கு அக்கினியிலே ரைவேத்தியம் பண்ணவி

(உஎ) யாத்.யக.உஅ. மத்.யஎ.யஎ. யாத்.யக.யஉ. (உஅ) அதி.கஉ.யஉ. உபா.க.கடு. எபி.க.யஎ. (உக) அதி.க.சடு.
 (கூ) ஆதி.யச.உஉ. அதி.கஉ.யக. உபா.க.கடு,கஅ. (கச) உபா.க.கக. (கஉ) க.கொரி.யடு. எபி.க.யஎ. (கக)
 அதி.கஉ.யக. உபா.உ.யச. எசேச்.உக.கடு. (கச) அதி.யக.உடு. சங்.கடு.ய. க.இரா.அ.டுடு. எபி.ச.க. (கடு)
 க.கொரி.யடு. (கச) அதி.யக.கக.கஉ. (கஎ) க.கொரி.ய.ய. எபி.க.யஎ. யூதா.டு. (கஅ) யோச.யச.க.ய. (கக)
 யாத்.கக.டு. (சய) உபா.க.சச. (சக) உ.நாளா.உச.உய. (சஉ) உபா.க.சஉ. (சக) உ.நாளா.யடு.உ. (சச) உபா.
 க.சக. (சடு) உபா.க.சச. நியா.க.யஎ.—(யடு) அதி. உ.) உபா.எ.க. (க) லேவி.உஉ.யஅ.உக. லேவி.உக.அ,
 யஉ.கக. ஆதி.அ.உக.

ச ரும்பி,-ஆடுகளிலாவதுமாடுகளிலாவதுயெகோவாவின் சந்நிதியில் தன் னைவேத்தியத்தைக் கொண்பவருகிறவன், தகனபலிக்காகிலும், மற்றைப்பலிக்காகிலும்வேண்டிய ஒரு ஆட்டுக்குட்டியுடனேவைத்தியத்துக்குக் கால் கிள்ளெண்ணெயிற்பிசைந்த ஒரு ஏபாமாவிற்பத்திலிரண்டு பங்கும்,—பானபலிக்குக்கால்கின் திராட்சரசசத்தையும்,படைக்கவேண்டும்.-ஆட்டுக்கடாவுக்கானால், வைவேத்தியத்துக்கு ஒரு கின்னில்மூன்றிலொருபங்கு எண்ணெயிற்பிசைந்தபத்திலிரண்டுபங்கு மாவையும்,—பானபலிக்கு ஒரு கின்னில் மூன்றிலொருபங்கு திராட்சரசசத்தையும், யெகோவாவுக்குச் சுகந்தமாகக்கொண்டவரவேண்டும்.—நீ தகனபலிக்காகிலும் சங்கற்பசித்திசெய்யும் பலிக்காகிலும், ஸ்தோத்திரபலிக்காகிலும், ஒருகானையை யெகோவாவுக்கென்று ஆயத்தப்படுத்தியிருக்கும்பொழுது,—வைவேத்தியத்துக்கு அந்தக்கானையுடன் அரைக்கின் எண்ணெயிற்பிசைந்த பத்தில் மூன்றுபங்குமாவையும்,—பானபலிக்கு அரைக்கின் திராட்சரசசத்தையும், யெகோவாவுக்குச் சுகந்தமாகக்கொண்டவரவேண்டும்.—ஒரு மாட்டுக்காகிலும் ஒரு ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக்குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக்குட்டிக்காகிலும், உடந்தப்பிரகாரமே செய்யவேண்டும்.—எத்தனை மிருகங்களை ஆயத்தப்படுத்தினாலும், இந்தப்பிரகாரமே ஒவ்வொரு மிருகத்துக்குஞ் செய்யவேண்டும்.—சுயதேசத்திலுள்ள யாவரும் யெகோவாவுக்கு அக்கினியிற் சுகந்தபலியைச் செலுத்தும்பொழுது, இவ்விதமாகவே செய்யவேண்டும்.

யச உங்களிடத்தில்தங்கும்பரதேசியாயினும்,உங்கள் தலைமுறைதோறும் உங்களுக்குள் எவராயினும் யெகோவாவுக்கு அக்கினியிற் சுகந்தபலியிடவிரும்பினால், நீங்கள்வெள்ளையாலவே விடு அவனுஞ்செய்யவேண்டும்.—உங்கள் தலைமுறைதோறும் நித்தியமாய், சபையாரிலுள்ள உங்களுக்கும், உங்களிடத்தில்தங்கும் பரதேசிக்கும், நியமம் ஒரேதன்மையாயிருக்கவேண்டும்: யெகோவாவின் சந்நிதியில் நீங்களிருப்பதுபோலவே பரதேசியுமிருப்பான்.—உங்களுக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும்விதியுங்கட்டினாயும்ஒரேவிதமாயிருக்கவேண்டுமென்றுசொல்லென்றார்.

யஎ பின்னும் யெகோவா மோசேசையை நோக்கியடி,—நீ இலிரவேல்சந்தியாரிடத்தில்,நான் உங்களையழைத்துக்கொண்டபொகிறதேசத்தில் நீங்கள்சேர்ந்து,—அத்தேசத்தின் ஆகாரத்தைப்புகிக்கும்பொழுது யெகோவாவுக்கு உயர்த்தும் உரைவேத்தியத்தை நிவேதிக்கக்கடவீர்கள்.—பிசைந்தமாவினால் முதற்சுடும் அப்பத்தை உயர்த்த

திப்படைக்கவேண்டும். போரடிக்குங்களத்தில் உயர்த்திப்படைப்பதுபோலவே இதையும் உயர்த்திப்படைக்கவேண்டும்.—இப்படி உங்கள் உசுதலைமுறைதோறும் நீங்கள் முதற்பிசைந்தமாவிலையெகோவாவுக்கு உயர்த்திப்படைக்கக்கடவீர்கள்.

யெகோவாமோசேயினிடத்திற்சொல்லிய உடையுடைய கற்பனைகளெல்லாவற்றின்படிக்கும்,—யெகோவாமோசேயினால் கட்டினாயிட்ட உகநாள்முதல்அவர்உங்களுக்கும், உங்கள்சந்தியாருக்கும், நியமித்தவல்லாவற்றின்படிக்கும், நீங்கள் செய்யாமல் அபுத்தியுருவமாய்த்தவறிப்போனாலும்,—சபையாருக்குத்தெரியாமல் ஒருதப்பி உசுதஞ்செய்துண்டானாலும், சமஸ்த சபையாரும் யெகோவாவுக்குச்சுகந்தமாய்த்தகனபலிக்கு ஒரு இனங்கானையையும், நியமப்பிரகாரம் அதற்கேற்ற வைவேத்தியத்தையும், பானபலியையும், பிராயச்சித்தத்துக்கு ஒருவெள்ளாட்டுக்கடாவையுஞ் செலுத்தவேண்டும்.—அதினால் ஆசாரியன் உடு இலிரவேல் சந்தியாராகிய சபையாரனைவருக்கும், பிராயச்சித்தஞ்செய்வான்; அது அபுத்தியுருவமாய் நடந்ததினாலும், அதினியித்தம் அவர்கள் யெகோவாவுக்குத் தகன பலியையும், தங்கள் பிராயச்சித்தபலியையும், யெகோவாவின் சந்நிதியில் கொண்டுவந்ததினாலும்,—அது உசுஅவர்களுக்கும்மன்னிக்கப்படும்; அது அபுத்தியுருவமாகச்சனங்கள் யாவருக்கும் வந்தபடியால் இலிரவேல் சந்தியாராகிய சபையாருக்கும், அவர்களுக்குள்ளே தங்கும் பரதேசிக்கும்மன்னிக்கப்படும்.—யாவனாகிலும், அபுத்தியுருவமாகப் உடையவஞ்செய்தானாகில், ஒருவருஷத்துவெள்ளாட்டைப் பிராயச்சித்த பலியாகச் செலுத்தக்கடவன்.—ஆசாரியன் யெகோவாவின் சந்நிதியில் அபுத்தியுருவமாய்ப் பாவஞ்செய்தவனுக்காக அபுத்தியுருவமாய் அப்பாவத்தை நிவர்த்திபண்ணும்படி பிராயச்சித்தஞ்செய்யக்கடவன்; அது அவனுக்குமன்னிக்கப்படும்.—அபுத்தியுரு உசுவமாய்ப் பாவஞ்செய்தவனியித்தம் இலிரவேல் சந்தியாருக்குள் பிறந்தவனுக்கும், அவர்களுக்குள் தங்கும் பரதேசிக்கும் ஒரேகட்டினையிருக்கவேண்டும்.

அன்றியும், துணிவாயெதையாகிலுஞ்செய்கி கூறவன் சுதேசியாகிலும், பரதேசியாகிலும், யெகோவாவை நிந்திக்கிறான்; ஆதலால் அவன் சனங்களினின்றிஞ்சேதிக்கப்படுவான்.—அவன் கூடியெகோவாவின் வாக்கை அலட்சயம்பண்ணி, அவருடையகட்டினையை மீறினபடியினால் அவன் சேதிக்கப்படவேண்டும்; அவன் குற்றம் அவன்மேலே தங்குமென்றுசொல்லென்றார்.

இலிரவேல் சந்தியார் வரைந்தரத்திலிருக்கை கூடியில்,ஒய்வுநாளிலே விற்றுகளைப்பொறுக்கிக்கொ

(ச) லேவி.உ.க. லேவி.சு.யச. யாத்.உ.க.சு.ய. லேவி.யச.ய. (டு) அதி.உ.அ.எ.யச. (சு) அதி.உ.அ.யெ.யச. (யடு) யாத்.யெ.சு.க. (யஅ) உபா.உ.சு.க. (யக) யோசு.டு.யச.யெ. (உய) உபா.உ.சு.உ.ய. நீதி.கூ.ய. லேவி.உ.யச. (உச) வச.அ.கூ.ய. எஸ்ரு.சு.யஎ. (கூ) உபா.யஎ.யெ. சங்.யக.யக. எபி.யெ.உச. உ.பேதுரு.உ.ய. (கக) உ.சாமு.யெ.கூ. நீதி.யக.யக. லேவி.டு.க. எசேக்.யஅ.உ.ய. (கஉ) யாத்.கூ.யச.யடு.

ண்டிருக்கிற ஒருமனிதனைக்கண்டுபிடித்தார்கள்.-
 ௬ அவனைக்கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே
 ஆரோன் என்பவர்களிடத்திற்குஞ்சபையாரனை
 வரிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.—அவனுக்
 குச்செய்யவேண்டுவதினன்தென்றுநிச்சயமாய்த்
 தெரியாதபடியினால் அவனைக்காவலிவைத்தார்
 ௬௭ கள்.—அப்பொழுது யெகோவாமோசேயை
 கோக்கி, அந்தமனிதன் கொலைசெய்யப்படவே
 வேண்டும்; ஆகையால் சமஸ்தசபையாரும் பா
 ணயத்திற்குவெளியே அவனைக் கல்லெறியக்கட
 ௬௮ வர்களென்றார்.—சமஸ்தசபையாரும் யெகோ
 வா மோசேக்குக்கட்டளையிட்டபிரகாரம் அவ
 னைப்பாணயத்திற்குவெளியே கொண்டபோய்க்
 கல்லெறிந்தார்கள், அவன் மரித்தான்.

௬௯ பின்னும் யெகோவாமோசேயைநோக்கி.-
 ௬௯ நீ இலரவேல் சந்தியாரிடத்தில் உங்கன்தலை
 முறைதோறும் உங்கன்வஸ்திரங்களின் ஓரங்க
 ளிற்குஞ்சுக்களையுண்டாக்கி, ஓரத்தின்குஞ்சத்தி
 ௬௯ லே நீலநாடாலைக்கட்டவேண்டும்.—உங்களுக்
 காகஅதுகுஞ்சத்திலேயிருக்கவேண்டும், அதைப்
 பார்த்து விபசாரமார்க்கமாய்ப்போகிற உங்கன்ச
 ய இருதயத்திற்கும் உங்கன்சயகண்களுக்குமேற்
 கநடவாமல், என்சகல கட்டளைகளையும் நினைத்
 துக்காத்து உங்கன்தேவனுக்குப்பரிசுத்தராகும்
 ௭௦ சப படி நீங்கள்பார்த்து.—யெகோவாவின் சகல
 கட்டளைகளையும்கைக்கொள்ளும்படி.நினைக்கும்
 பொருட்டு, அதுஉங்களுக்கு ஒருகுஞ்சமாயிருக்
 ௭௦ சக கவேண்டும்.—உங்கன் தேவனாகும்படி எகிப்து
 தேசத்தினின்றும் உங்களைப் புறப்படச்செய்த
 உங்கன் தேவனாகிய யெகோவா நானே:
 நானே உங்கன் தேவனாகிய யெகோவா
 வென்றுசொல்லென்றார்.

யசு. அதிகாரம்.

௭. கோராதாதான் அபீராமென்பவர்கள்மோசேக்
 கு விபட்சமாதல்: ௭௧. விபட்சத்தாரின்கூடா
 ரத்தினின்றும் சனங்கள் புறப்படக்கட்டளை
 யிட்டல்: ௭௧. யூயிவிபட்சத்தாரை விழுங்கல்:
 ௭௧. கலசங்களிலே வேதிகைக்கு மூடிக
 னைச்செய்யக் கற்பித்தல்: ௭௧. கலசஞ்செய்ததி
 னியித்தம் அனேகரஅதமாதல்: ௭௧. தண்டனை
 விதித்தல் மோசே ஆரோனென்பவர்களால் அ
 தைவிலக்கல்.

பின்பு லேவியன் புத்திரனாகிய கோகாத்தின்
 பெனத்திரனும் இச்சாரின் புத்திரனுமாகிய கோ
 ராகும்ருபேன்வயிசத்திலுள்ள இலியாப்பின்புத்
 திரராகிய தாதானும் அபீராமும் பெலேத்தின்
 ௭ புத்திரனாகிய ஒனும்,—இலரவேல்சந்தியாரில்
 சபைக்கதிபதிகளுக் கூட்டத்திற்குத் தலைவரும்
 பேர்பெற்றவர்களாகிய இருநூற்றைம்பதுபேர்
 ௭ கனோடுக்கூட மோசேக்குமுன் எழும்பி.—மோ

சேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக்கூட்டங்
 கூடி அவர்களைநோக்கி,நீங்கள் உங்களைமெத்தக்
 கணப்படுத்திக்கொள்ளப்பார்க்கிறீர்கள், சமஸ்தச
 பையும் பரிசுத்தம், ஒவ்வொருவரும் பரிசுத்தர்:
 யெகோவா அவர்களுக்குள்ளிருக்கிறார். இப்
 படியிருக்க யெகோவாவின் சபைக்குமேலா
 ௭ உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளுகிறதென்
 னவென்றார்கள்.

மோசே அதைக்கேட்டமாதிரத்தில் முகங்
 ௭ குப்புறவிழுந்தான்.—பின்பு அவன்கோராகையும்
 அவனுடையகூட்டத்தாரெல்லாரையும்நோக்கி,
 நாளைக்கு யெகோவா தம்முடையவனும் பரி
 சுத்தனுமின்னொன்று தெரிவிப்பார். அவர்
 தமதுசமீபத்தில்அவனைச்சேர்ப்பார்: தாம்தெரிந்
 ௭ தவனையே தமது சமீபத்திற்கேர்ப்பார்.—ஒன்று
 செய்யுங்கள்;கோராகே,கோராருடன் கூடிவந்த
 சனங்களே;—நீங்கள் ஊபகலசங்கனையெடுத்துக்
 ௭ கொண்டொநாக்குஅவைகளில்அக்கினியையிட்
 டி,யெகோவாவின் சந்நிதியில்அவைகளிலே
 ஊபவருக்கன்டாவுங்கள். அப்பொழுது யெகோ
 வாவால்தெரிந்துகொள்ளப்பெய்வனெவனோஅ
 வனைபரிசுத்தமாவார். லேவியன்சந்தியாரே,
 நீங்கள் உங்களை மெத்தக்கணம்பண்ணப்பார்க்
 ௭ கிறீர்களென்றுசொன்னான்.—பின்னும் மோசே
 அ கோராகைநோக்கி, லேவியன் சந்தியாரே கே
 ளுங்கள்.—யெகோவாவின்ஆவாசத்தில்தொண்
 ௭ டிசெய்யவும் சபையாருக்குமுன்பாகநின்று அ
 வர்கள் செய்யவேண்டிய தொண்டுகளைச்செய்
 யவும் உங்களைத்தமது சமீபத்திற் சேர்விக்கும்
 படி இலரவேலருடைய தேவனானவர் இலர
 வேல்சபையாரில் உங்களைப்பிரித்தெடுத்தும்.—
 ௭ இப்படியே அவர்உன்னையும், உன்னுடனேகூ
 டிலேவியன்சந்தியாராகிய உன்னுடையசகோ
 தாரெல்லாரையும், சமீபிக்கச்செய்ததும், உங்க
 ௭ ளுக்கு அற்பமா: இப்பொழுது ஆசாரியப்பட்டத்
 தையுந்தேகெறிர்களா.—இதற்காகவா நீயும் உன்
 ௭ கூட்டத்தாரனைவரும் யெகோவாவுக்கே வி
 ரோதமாய்க் கூட்டங் கூடினீர்கள்: நீங்கள் ஆ
 ரோனுக்கு விரோதமாய் மொறுமொறுக்க அவ
 னொன்றானீர்.

பின்பு மோசே இலியாப்பின்புத்திரராகிய தா
 ௭ யைஉ தானையும் அபீராமையும் வரும்படி சொல்லிஅ
 னுப்ப, அவர்கள்,நாங்கள்வரமாட்டோம்.—இந்
 ௭ தவனாதரத்தில் எங்களைக்கொன்றுபோடும்படி,
 பாலுந்தேனும்பெருகுறதேசத்திலிருந்து எங்க
 ௭ னைஅழைத்துவந்ததுஅற்பமா: நீஉன்னைமுழுமை
 யும் எங்களுக்குக் காத்தாவாக்குகிறாயே.—நீ எங்
 ௭ களைப் பாலுந்தேனும் பெருகுற தேசத்திற்குக்
 கொண்டபோய் எங்களுக்குத் தானியவயல்களை
 யும், திராட்சத்தோட்டங்களையும், சுதந்தரமாகத்

(௬௭) யாத்.௧௧.யசு.யெ. ௧.இரா.௨௧.யசு. அப்.எ.௭.௭. (௬௮) உபா.௨௨.யெ. மத்.௨௧.௭. (௬௯) உபா.௨௧.யசு.
 யோபு.௧௧.எ. எரே.௧.யசு. சங்.௭௧.௨௭. யாத்.௧.௧. (௭௦) லேவிய.௧௧.௧.௧. ரோ.யெ.௧. கொலோ.௧.௨௨.
 ௧.பேதரு.௧.யெ.யசு.—(யசு. அதி. ௧.) யாத்.௧.௨௧. யூதா.யசு. (௧) யாத்.யசு. யாத்.௨௧.௧. (௧) அதி.௨.யசு.
 (௭) லேவிய.௨௧.௧.எ. யாத்.௨.௧. ௧.சாமு.௨.௨. சங்.யா.௭.௨. லேவிய.யசு. எசே.௧.௧.௧. (௧) உபா.யசு.
 (௮) ௧.சாமு.௨.௧.௨. ஏசா.௭.யசு. (யசு) யாத்.யசு. ௧.கொரி.௧.௭. (யசு) யாத்.௨.யசு. (யசு) யாத்.௧.௮.

தந்தாயா, இல்லை: இந்தமனிதருடைய கண் களைத்தோண்டப்பார்க்கிறாயா; நாங்கள் வரமாட்டோமென்றார்கள்.—அப்பொழுது மோசே கடுங்கோபங்கொண்டு யெகோவாவைநோக்கி, நீர் இவர்களுடைய கைவேத்தியத்தை அங்கிகரியாதிருப்பீராக: நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையையாகிலும், எடுக்கவுமில்லை. அவர்களிலொருவனுக்குத் தீங்குசெய்யவுமில்லையென்றான்.

வக பின்பு மோசே கோராகைநோக்கி, நீயும் உன்னுடைய கூட்டத்தாரெல்லாரும் நாளைக்கு யெகோவாவின் சந்நிதியில்வாருங்கள், நீயும் அவர்களுக்கும் ஆரோனும் வந்திருங்கள்.—உங்களிலொவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை யெடுத்து, அவைகளின்மேல் தூபவருக்கத்தைப் போட்டுத் தங்கள் தங்கள் தூபகலசங்களில் இருநூற்றைம்பதையும் யெகோவாவின் சந்நிதியில் கொண்டுவரவேண்டும். நீயும் ஆரோனும் உங்களுங்கள் தூபகலசத்தைக்கொண்டு வாருங்கள்

வக கனென்றான்.—அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை யெடுத்து, அவைகளில் அக்கினியையுந் தூபவருக்கத்தையும் போட்டுச்சுப்பையின் ஆவாசவாசலில்கொண்டுவந்து மோசேயோடும் ஆரோனோடும் நின்றார்கள்.—அன்றியும் அவர்களுக்கு விரோதமாகக் கோராசு சபையாரெல்லாரையும் சபையின் ஆவாசவாசலினெதிரே கூடிவரும்படி செய்தான்: அப்பொழுது யெகோவாவின் மகிமை சமஸ்த சபையாருக்கும் பிரசன்னமாய்த் தோன்றிற்று.

உய யெகோவா மோசேயையும் ஆரோனையும் உக நோக்கி,—இந்தச்சபையாரை நான் ஒரு நிமிஷத்தில் சங்கரிக்கும்படி நீங்கள் அவர்களை விட்டுப் உபிரியுக்கொண்டொழியுங்கள்: அவர்கள் முகம் குப்புற விழுந்து தேவனே, சகலதேவர்களிலுள்ள ஆத்துமாக்களுக்குந் தேவனே, ஒருவன்பாவஞ்செய்யச் சமஸ்த சபையார்மேலுங்கோபங்கொள்வீராவென்றார்கள்.

உக யெகோவா மோசேயைநோக்கி,—கோரா, உச தாதான், அபீராம் என்பவர்களுடைய கூடாரத்தை விட்டுப்போகும்படி சபையாருக்குச் சொல்லென்றார்.—உடனே மோசே எழுந்து தாதான் அபீராமென்பவர்களிடத்திற்போனான். இஸரவேலின் முதியோரும் அவனுக்குப் பின் சென்றார் உக சன்.—அவன் சபையாரைநோக்கி, நீங்கள் இந்தத்துஷ்டசனங்களின் சகல பாவங்களினாலும், நாசமடையாதபடி அவர்கள் கூடாரங்களை விட்டுப்பிரியுங்கள்; அவர்களுடைமைகளிலொன் உளறையுந்தொடாதிருக்கென்றான்.—அப்படியே

அவர்கள் கோராசு, தாதான், அபீராமென்பவர்களுடைய கூடாரத்தின் நான்றிசையிலும் நின்றபுறப்பட்டார்கள். தாதானும், அபீராமும் வெளியிலேவந்து தங்கள் மனைவிகள் புத்திரர் குழந்தைகளோடு தங்கள் கூடாரவாசலிலேநின்று கொண்டார்கள்.—அப்பொழுது மோசே சகல உமனிதரையும் போல இவர்கள் சாதாரணமரணமடைந்து எல்லாருக்கும் நடப்பதுபோல இவர்களுக்கும் நடந்தால், யெகோவா என்னையனுப்பவில்லையென்றறிவீர்கள்.—யெகோவா அந் உக புத்கிரியையைச் செய்வ அநிலும் இவர்களையும், இவர்களுக்குண்டான யாவையும் விழுங்கத்தக்கதாகப்பூயி தன்வாயைத்திறக்கும்பொழுது இவர்கள் உயிருடனே பாதாளத்தில் விழுந்தால், இவர்கள் யெகோவாவை அவமதித்தார்களென்பதையறிவீர்கள்.—இநிலும் இந்தச்சகலகாரியங்க ளையுஞ்செய்யும்பொருட்டு யெகோவா என்னையனுப்பினாரென்றறிவீர்கள்; நான் என் மனதின் படி செய்யவில்லையென்றான்.

அவன் இந்த வாக்குகளைல்லாவற்றையுஞ் சொல்லிமுடிந்தவுடனே அவர்கள் நின்ற பூயி பிளந்தது.—பூயி தன் வாயைத்திறந்து அவர்களை உய்யும், அவர்கள் தடும்பத்தாரையும், கோராகைச் சேர்ந்த மனிதரெல்லாரையும், அவர்களுக்குண்டான சகலபொருள்களையும் விழுங்கிற்று.—அகலவர்கள் தங்களுக்குண்டான எல்லாவற்றோடும் உயிருடன் பாதாளத்தில் இறங்கினார்கள்; பூயி அவர்களை மூடிக்கொண்டது: இப்படிச்சபையை நீங்கினவர்கள் நாசமடைந்தார்கள்.—அவர்களைச் சூழ்நின்ற இஸரவேலர் யாவரும் அவர்களிடம் ஒலத்தைக்கேட்டுப்பூயி எங்கையும் விழுங்கிவிடப்போகின்றதென்று சொல்லிக்கொண்டு தப்பியோட,—அக்கினி யெகோவாவின் சந்நிதியினின்றும் புறப்பட்டெத்தூபங்காட்டின இருநூற்றைம்பதுபேரையும் பட்சித்தது.

பின்பு யெகோவா மோசேயைநோக்கி,—கக தூபகலசங்கள் பரிசுத்தமாயிருப்பதினால் அவைக ளை அக்கினியினின்றும் மெடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்புறங்கொட்டிப்போடும்படி ஆசாரியனாயிருக்கிற ஆரோனின் புத்திரானிய எலீயேசாருக்குச் சொல்லு,—தங்கள் தங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதஞ்செய்த அந்தப்பாலிகளுடைய தூபகலசங்களை வேதிகைக்கு மூடியாக விசாலமான தகடுகளாயடிக்கக்கடவர்கள். அவர்கள் அவைகளை யெகோவாவின் சந்நிதியிற்கொண்டுவந்தபடியால் அவைகன்பரிசுத்தமாகும்: அவைகள் இஸரவேல்சத்தியாருக்கு ஒரு அடையாளமாயிருக்க வேண்டுமென்றார்.—அப்பக

(வடு) ஆதி.ச.ச.இ. க.சாமு.உ.உ.க. அப்.உ.ய.க.க. உ.கொரி.எ.உ. (யக) க.சாமு.உ.உ.க.எ. (யக) யாத்.ய.க.எ.ய. (உக) ஆதி.ய.க.ய.எ.உ. எ.ரே.இ.க.ச. அப்.உ.ச.ய. வெளி.ய.அ.ச. யாத்.க.உ.ய. (உஉ) ஆதி.உ.எ.ய.எ. யோபு.ய.உ.ய. பிர.ய.உ.எ. ஏசா.இ.எ.ய.ச. ச.க.ய.உ.க. எ.பி.ய.உ.க. (உச) ஆதி.ய.க.ய.உ.ய.ச. ஏசா.இ.உ.ய.க. உ.கொரி.க.ய.எ. வெளி.ய.அ.ச. (உஅ) யாத்.உ.ய.இ. யோபு.க.இ.ய.இ. ஏசா.ய.க. (உக) ஏசா.ச.இ.எ. யோபு.க.க.க. ஏசா.உ.அ.உ.க. (கய) யாத்.க.ய.உ. உ.பா.ய.அ.உ.உ. ச.க.உ.க.ய.க. யோவா.இ.க.ச. ஆதி.உ.ச.ய.க. எ.ரே.உ.க.ய.க. எ.சேசு.ய.க.ய.எ. யோவா.இ.க.ய. யோவா.ச.க.ய. (கக) ஆதி.உ.ச.ய. (கஇ) வேலி.ய.உ. (கஎ) வேலி.உ.எ.உ.அ. (கஆ) நீதி.உ.ய.உ. அ.ப.க.உ.ய. (கக) எ.சேசு.ய.ச.அ.

டியே ஆசாரியனாகிய எவியேசார் தகிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்த பித்தனைத் தூபகலசங்க சலனையெடுத்து, — ஆரோனின் சந்தியாரையொழிய எந்த அந்நியனும் யெகோவாவின் சந்நிதியில் தூபங்காட்டவராதபடிக்கும், கோராகைப்போலவும் அவன் கூட்டத்தாரைப்போலவுயிராதபடிக்கும், இலரவேல்சந்தியாருக்கு ஒரு ரூபகக்குறியாயிருக்கும்பொருட்டுத் தனக்கு யெகோவா மோசேயைக்கொண்டு சொல்லியபிரகாரம் அவைகளை வேதிகையை மூடுவதற்கு விசாலமான தகடுகளுக்காக அடிப்பித்தான்.

சக மற்றைநாள் இலரவேல்சந்தியின் சமஸ்தசபையாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக மொறுமொறுத்து நீங்கள் யெகோவாவின் சனங்களைக்கொண்டுபோட்டீர்களேயென் னென்றார்கள். — சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக்கூடிச்சபையின் ஆவாசத்திற்குநேரே பார்க்கிறபொழுதுமேகம்அதைமூடிற்று, யெகோவாவின் மகிமை பிரகாசமாய்த்தோன்றிற் சுகறு. — மோசேயும் ஆரோனும் சபையின் ஆவாசத்திற்கு முன்னே வந்தார்கள்.

சச அப்பொழுது யெகோவா மோசேயை சடுகோக்கி, — இந்தச்சபையாரை ஒருநியமிஷத்திலே நாள்சங்கரிக்கும்படிக்கு நீங்கள் அவர்களைவிட்டுப் பிரியுங்களென்றுசொல்ல, அவர்கள் முகங்குப்புறவிழந்தார்கள்.

சக பின்பு மோசே ஆரோனைநோக்கி, யெகோவாவின் சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டதே; வாதைதொடங்கிற்றே; நீ தூபகலசத்தை யெடுத்து வேதிகையின் அக்கினியை அழிவிட்டு, அதின்மேலே தூபவருக்கந்துவிச்சபையினிடத்தில் சிக்கிரமாயொடி அவர்களுக்குப் பிரசராயச்சித்தஞ்செய்யென்றான். — மோசேசொன்னபடிஆரோன் அதையெடுத்துச்சபையின்மத்தியில் ஓடினான், அப்பொழுது சனங்களுக்குள்ளே வாதைதொடங்கிற்று; அதைக்கண்டு அவன் தூபவருக்கத்தைப்போட்டுச்சனங்களுக்காகப் பிராயச்சித்தஞ்செய்து, — அவன் மரித்தோருக்குஞ் சீவனுள்ளோருக்கும் இடையிலேநிற்க வாதைநின் சுகறது. — கோராருடன்மரித்தவர்கள் தவிர அந்தவாதையினால்மரித்தவர்கள் பதினாலாயிரத்தெழுதூறு இயபேர். — வாதைநின்றபடியால் ஆரோன்சபையின் ஆவாசவாசலில் நிற்கும் மோசேயிடத்திற்குத்திரும்பினான்.

யெ. அதிகாரம்.

க. அநிபதிகள் கோல்களைக்கொண்டுவரக்கட்டினாயிடல்: க. ஆரோனின் கோல் புஷ்பித்தல்: ட. கலகஞ்செய்தவர்களுக்கு விரோதமான ஓரடையாளமாக அதைக்காத்தல்.

உ பின்பு யெகோவா மோசேயைநோக்கி, — நீ இலரவேல் சந்தியாரிடத்திற்குப்பேசி அவர்கள் பிதாக்களின் வயிசத்தின்படிக்கு ஒவ்வொருவரி

டத்தில் ஒவ்வொருகோலாக அவர்கள் பிதாக்களின்வயிசத்தின்படிசகலஅநிபதிகளிடத்திலும், பன்னிரண்டுகோல்களைவாங்கி, அவனவன் கோலில்அவனவன்பேரை எழுதுவாயாக. — அவர்கள் பிதாக்களின்வயிசத்தின் அநிபதிகள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொருகோலிருப்பதினால்லேவியின் கோலில் ஆரோனின்நாமத்தைப்பதிப்பாயாக. — அவைகளைச்சபையின் ஆவாசத்தில் நாள் உங்களுக்குத்தோன்றும்சாட்சிப்பெட்டிக்கு முன்னேவை. — நாள்-தொரிந்துகொள்பவனுடைய கோல்புஷ்பிக்கும்; இலரவேல்சந்தியார் உங்களுக்கு விரோதமாய்மொறுமொறுக்காதபடி இந்தப்பிரகாரஞ்செய்வேனென்றார்.

மோசே இலரவேல் சந்தியாரோடேபேசினான்; அப்பொழுது அவர்கள் அநிபதிகளெல்லாருந் தங்கள் பிதாக்களின் வயிசத்தின்படி ஒவ்வொரு அநிபதிக்கு ஒவ்வொரு கோலாகப்பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள். ஆரோனுடையகோல் அவர்களுடைய கோல்களுடனே யிருந்தது. — அந்தக்கோல்களை மோசே சாட்சி ஆவாசத்தில் யெகோவாவின் சமுதத்தில்வைத்தான். — மற்றைநாள் மோசே அந்தச்சாட்சி ஆவாசத்தில் பிரவேசித்தபொழுது லேவியின் குடும்பத்தாருக்கிருந்த ஆரோனின் கோல் மாத்திரம் தளிர்ந்து அரும்பிப்புஷ்பித்துவாதுமப்பழம்பழுக்கக்கண்டான். — பின்பு மோசே யெகோவாவின் சந்நிதியிலிருந்து அந்தக்கோல்களெல்லாவற்றையெடுத்து இலரவேல்சந்தியாரெல்லாருங்காண வெளியே கொண்டுவந்தான். அவர்கள்கண்டு அவரவர் தங்கள் தங்கள் கோல்களைவாங்கிக்கொண்டார்கள்.

அப்பொழுதுயெகோவா மோசேயைநோக்கி, ஆரோனின்கோல் அந்தத்தரோகிகளுக்குவி ரோதமான அடையாளமாகும்பொருட்டு அதைத்திரும்பவுஞ் சாட்சிப்பெட்டிக்குமுன்னேகொண்டுபோய்வை. இப்படிஅவர்கள் எனக்குவிரோதமாய்மொறுமொறுப்பதையொழிப்பாயாக; அப்பொழுது அவர்கள் சாலமாட்டார்கள் என்றார். — மோசே அப்படியேசெய்தான்: யெகோவாதனக்குக்கட்டினையிட்டபடியே செய்தான். — பின் டெபு இலரவேல்சந்தியார் மோசேயிடத்தில், பார், நாங்கள் சாகிறோம், நாங்கள் நாசமடைகிறோம், நாங்கள்எல்லாரும்நாசமடைகிறோம். — யெகோவாவின் ஆவாசத்தைச் சமீபிக்கிறவன் எவனுஞ் சாகிறான்: இப்படி நாங்கள் முழுமையுஞ் சாகலாமாவென்றார்கள்.

யெஅ. அதிகாரம்.

க. ஆசாரியரும் லேவியருஞ் செய்யுங்கிரியைவிதித்தல்: அ. ஆசாரியருக்குப் பங்குநியமித்தல்: உய. லேவியருக்குப்பங்குநியமித்தல்: உடு. லேவியரின் பங்கில் உயர்த்தும்வைவேத்தியத்தை ஆசாரியர் பங்காக ஏற்படுத்தல்.

(சய) உ.நானா.உ.எ.யஅ. (சக) லேவி.ய.க. அநி.க.இ.க. க.நானா.உ.எ.உ.ச. — (யெ. அநி. ச.) யாத்.உடு.உஉ. (இ) அநி.ய.க.டு. அநி.ய.க.ய.க. (எ) யாத்.க.அ.உ.க. (ய) எபி.க.ச. அநி.ய.க.க.அ. (ய.க) அநி.க.டு.க.இ.க. — (யஅ. அநி.)

பின்பு யெகோவா ஆரோனைநோக்கி, பரிசுத்தஸ்தானத்தின் குற்றத்தை நீயும் உன்புத்திரரும் உன்னுடன் பிதாவமிசுத்தாரஞ்சு சம்பிரீகன்: நீயும் உன்னுடன் உன்புத்திரரும் ஆசாரியத்துவத்தின் குற்றத்தைச்சம்பிரீகன்.—உன் பிதாவின் வமிசுத்தாராகிய லேவி கோத்திரத்தாராகிய உன்சகோதரரும் உன்னுடன்கூடி உன்னிடத்தில் சேவிக்கும்படி அவர்களைச்சேர்த்துக்கொள்: நீயும் உன்புத்திரருமே சாட்சியின் ஆவாசத்திற்கு முன்னிருக்கவேண்டும்.—அவர்கள் உன் காவலையும் ஆவாசத்தின் சமஸ்தகாவலையும் காக்கக்கடவர்கள்: ஆகிலும் அவர்களும் நீங்களும் சாவாதிருக்கவேண்டுமெனில் அவர்கள்பரிசுத்தஸ்தானத்தின் பாத்திரங்களையும் வேதிகையை யுஞ்சமீபிக்கவேண்டாம்.—ஆவாசத்தின் சகல தொண்டுகளையுஞ் செய்யும்படி உன்னுடன்கூடிக்கொண்டு சபையின் ஆவாசத்தின் காவலைக்காத்துக்கொள்ளவேண்டும்: அந்நியன் ஒருவனும் உங்களைச் சமீபிக்கவேண்டாம்.—இனி இஸரவேல் சந்தியார்மேற் கடுக்கோபம் வராதுபடி நீங்கள் பரிசுத்தஸ்தானத்தின் காவலையும் வேதிகையின் காவலையும் காத்துக்கொள்ளவேண்டும்.—உன் சகோதராகிய லேவியரை இஸரவேல் சந்தியாரினின்றும் பிரித்துச் சபையின் ஆவாசத்தின் கிரியையைச் செய்யும்பொருட்டு யெகோவாவுக்குக்கொடுக்குந்தானம்போல் உங்களிடத்தில் தந்தேனே.—ஆதலால்நீயும் உன்னுடன்கூட உன்புத்திரரும் வேதிகையினிடத்திற்குள் திரைச்சீலைக்குட்புறத்துமுள்ள உங்கள் ஆசாரியத்தொண்டைச்செய்யக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய அதிகாரத்தை உங்களுக்கு ஒரு தானமாக அருளினேன்: அதைச்சமீபிக்கும் அந்நியன் கொலை செய்யப்படக்கடவென்றார்.

பின்னும் யெகோவா ஆரோனைநோக்கி, கேள், இஸரவேல் சந்தியார் பரிசுத்தப்படுத்துகிறவைகளைல்லாவற்றிலும் எனக்குமுன்பு உயர்த்தப்படும் கைவேத்தியங்களின் காவலையுணக்குத்தந்தேன்; அபிவேசத்தினியித்தம் நித்தியநியமப்படி அவைகையுணக்கும் உன்புத்திரருக்குத் தந்தேன்.—அக்கினிபட்சியாமல் சேஷமாயிருக்கும் மிகவும் பரிசுத்தவஸ்துக்களுக்குள்ளே, அவர்களைக்குச்செலுத்தும் ஒவ்வொரு கைவேத்தியமும், ஒவ்வொரு மாவின் கைவேத்தியமும், ஒவ்வொரு பிரயச்சித்த பலியும், ஒவ்வொரு குற்றநிலிர்த்திபலியும், உனக்கும் உன் புத்திரருக்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும்.—பரிசுத்தஸ்தானத்தில் அவைகளைப்புகிக்கவேண்டும்: ஆண்கள் யாவரும் அவைகளைப் புகிக்கலாம்: அவைகள்

உனக்குப் பரிசுத்தமாகும்.—இஸரவேல் சந்தியை யாருடைய உயர்த்தும் கைவேத்தியங்களோடே அசைவாட்டும் கைவேத்தியங்களெல்லாம் உன்னுடையவைகளாகும், நித்தியநியமமாய் அவைகையுணக்கும், உன்புத்திரருக்கும் புத்திரிகளுக்குத் தந்தேன்; உன்வீட்டிலே சசியாயிருப்பவர்களையாவரும் அதிற் புகிக்கலாம்.—அவர்கள் யெகோவாவுக்கு முதற்பலமாயிடும் உத்தம எண்ணையும், உத்தமதிராட்சரசமும், உத்தம தானியமுமாகிய எல்லாவற்றையும் உனக்குத்தந்தேன்.—அவர்கள் தங்கள் தேசத்தில் முதற்பமுத்த பலத் திகையில் யெகோவாவுக்குக்கொண்டெருவதெல்லாம் உனக்குரித்தாகும்; உன்வீட்டிலே சசியாயிருப்பவர்களையாவரும் அதிற் புகிக்கலாம்.—இஸரவேலருக்குள் நிவேதிக்கப்படும் சகலவஸ்துவும் உனக்குரித்தாகும்.—மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் யெகோவாவுக்குக்கொண்டெவரும் சமஸ்தபிரானிகளுக்குள்ளே கருப்பத்தினின்றுதோன்றும் முதற்பேற்றைத்தும், உனக்குரித்தாகும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை மீட்கவேண்டும்; அசுத்தமிருகங்களின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.—மீட்கப்பட வேண்டியவை ஒருமாதத்திற்குமேற்பட்டால், உன்மதிப்புக்கிசைய இருபதுகோராக்கொண்டபரிசுத்தஸ்தானத்து வேடிக்கவன்படி ஐந்து வேடிக்கலாலே அவைகளைமீட்கவேண்டும்.—மாட்டின் தலையீற்றும், யெறும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டுத்தலையீற்றும், மீட்கப்படலாகாது; அவைகள் பரிசுத்தமுள்ளவைகள்: அவைகளின் இரத்தத்தைவேதிகையின்மேலேதெளித்து அவைகளின் நிணத்தை யெகோவாவுக்கு அக்கினியிலிடும் சுகந்த கைவேத்தியமாகத்தகனிக்க வேண்டும்.—அசைவாட்டும் மாப்புக்கண்டமும், வலது முன்யுள்ள தொண்டையும், உன்னுடையவைகள்போல, அவைகளின்மாயிசமும் உன்னுடையதாகும்.—பரிசுத்தவஸ்துக்களுக்குள்ளே இஸரவேல் சந்தியார் யெகோவாவின் சந்நிதியில் உயர்த்திப்படக்கும்பாலும் நித்திய நியமமாய் உனக்கும் உன்புத்திரருக்கும் புத்திரிகளுக்கும் தந்தேன்: யெகோவாவின் சந்நிதியில் இது உனக்கும் உன்சந்திக்கும்மாறாத நித்திய நியமமாயிருக்குமென்றார்.

பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி, உய் இஸரவேல் சந்தியாருக்குள் நானே உன்பாக முஞ்சுத்தரமுமாயிருக்கிறேன்; ஆதலால் அவர்களுடைய தேசத்தில் உனக்குச்சுத்தரமுமில்லை; அவர்களுக்குள்ளே உனக்குப் பாகமுமில்லை.—சபையின் ஆவாசத்திற்கு சேவிக்குந்தொண்டை

(க) யாத்.உ.அ.க.அ. (க) அதி.ய.ச.ய. அதி.ச.ய.ச. (இ) யாத்.உ.எ.உ.க. லேவி.உ.ச.க. (ஊ) அதி.க.ய.உ.ச.இ. (எ) எ.பி.க.க.ச. (அ) லேவி.ச.ய.ச.ய.அ.உ.ச. யாத்.உ.க.உ.க. (க) லேவி.உ.உ.க. லேவி.ச.உ.உ.உ.ச. லேவி.இ.க. (ய) லேவி.க.ய.ச. (ய) யாத்.உ.க.உ.எ.உ.அ. லேவி.ய.ய.ச. லேவி.உ.உ.உ.க. (ய) யாத்.உ.க.ய.க. நிதி.ய.க.இ.க.ச. யாத்.உ.உ.உ.க. (ய) யாத்.உ.உ.உ.க. உபா.உ.ச.உ. (ய) லேவி.உ.எ.உ.அ. (ய) யாத்.ய.க.உ. லேவி.உ.எ.உ.ச. யாத்.ய.க.ய.க. (ய) லேவி.உ.எ.உ.எ. அதி.க.ச.எ. (ய) உபா.ய.இ.ய.க. (ய) யாத்.உ.க.உ.ச.உ.அ. (ய) உநாளா.ய.க.இ. (உ) உபா.ய.க. யோச.ய.க.ய.ச.க.ச. சங்.ய.ச.இ. (உ) லேவி.உ.எ.க.ய.க.உ. நிதி.ய.க.எ. எ.பி.எ.இ.அ.ய. அதி.க.எ.அ.

டினியித்தம் இலரவேலருக்குள்ளவையெல்லா வற்றிலும் பத்திலொருபங்கை வேலியின் சந்ததி உயாருக்குச் சுதந்தரமாகக் கொடுப்பீன்.—இலர வேல்சந்ததியார் பாவத்தைச்சுமந்து சாவாதிருக் கவேண்டொகிவ், இனிச்சபையின் ஆவாசத்தைச் ௨௩ சமீபியாதிருப்பார்களாக.—வேலியர் மாத்திரஞ் சபையின் ஆவாசத்தில் கிரியைகளைச் செய்ய வேண்டும்; அவர்கள் தங்கள் சுயபாவத்தைச்சு மப்பார்கள். இலரவேல் சந்ததியாருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்பது உங்கள் தலைமுறைதோறும் நித்தியநியமமாயிருக்கும்.— ௨௪ இலரவேல்சந்ததியார் யெகோவா வின் சந் திதியில் உயர்த்திப் படைப்பவைகளிற் பத்தி லொன்றை வேலியருக்குச்சுதந்தரமாகக்கொடுத் தேன்: ஆதலால்இலரவேல்சந்ததியாருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று நான் அ வர்களிடத்தில் சொன்னேன் என்றார்.

௨௫ பின்னும் யெகோவா மோசேயைநோக் ௨௬ கி,—கீ வேலியரிடத்தில் இலரவேல் சந்ததியார் கையில் நீங்கள் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச்சுதந்தரமாகத்தந்த பத்திலொன்றை நீங்கள் அவர்கள்கையில் வாங்கும்பொழுது, பத் திலொன்றாகிய அதிலே பத்திலொருபங்கை உ யர்த்தும் கைவேத்தியமாய் யெகோவா வின் ௨௭ சந்திதியில் நிவேதிக்கவேண்டும்.—நீங்கள் உயர்த் திப்படைக்கும் கைவேத்தியம் சூட்டுக்களத்துத் தானியத்தையும், திராட்சத்தின் ஆலையின் பரிபூர ணத்தையும்போல உங்களுக்கு எண்ணப்படும்.— ௨௮ இப்படியே நீங்கள் இலரவேல்சந்ததியார்கையில் வாங்கும் பத்திலொன்றாகிய உங்கள் பங்குகள் எவற்றிலும் யெகோவாவுக்கு உயர்த்தும் கை வேத்தியத்தைச்செலுத்தி யெகோவாவுக்குரிய அந்த உயர்த்தும் கைவேத்தியத்தை ஆசாரிய ௨௯ னாகிய ஆரோனுக்குக்கொடுக்கவேண்டும்.—நீங் கள் வாங்குந்தானங்கள் யாவற்றிலும் உத்தமபரி சுத்தவஸ்துக்களுக்குள் யெகோவாவுக்கு ஒவ் வொரு உயர்த்துகைவேத்தியத்தைச்செலுத்தவே ளண்டும்.—ஆதலால்நீங்கள் உத்தமவஸ்துவிற்சில உ யர்த்திப்படைத்தபின் அது சூட்டுக்களத்தின்பூர ணத்தையும், திராட்சத்தின் ஆலையின்பூரணத்தையு ம்போல வேலியருக்குஎண்ணப்படும்.—செஷத் தை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத் திலும்புசிக்கலாம்: சபையின் ஆவாசப்பணிவி டையினியித்தம் அது உங்களுக்குச் சம்பளமா ௩௦ கும்.—இப்படி அதில் உத்தமமானதை உயர்த் திப்படைத்தால் நீங்கள் அதினியித்தம் பாவஞ் சுமக்கமாட்டீர்கள்: நீங்கள் சாவாதிருக்கவேண் டொகிவ் இலரவேல் சந்ததியாரின் பரிசுத்தவஸ்து க்களை அசுசிப்படுத்தவேண்டாமென்று சொல் லென்றார்.

யக. அதிகாரம்.

௧. செங்கடாரியின்சாம்பலினால் சுத்தசலம் ஆயத் தப்படுத்தல்: யக. அந்நால் அசுசியுள்ளவர்க ளைச்சுசியாக்கும்விதி.

பின்பு யெகோவா மோசேயையும்ஆரோனை ௧ யும் நோக்கி,—ஒருபொழுதும் துகம் பூட்டப்ப ௨ டாத பழுதற்ற ஒருசுத்தசிவப்பாகியகடாரியைக் கொண்டுவரும்படி இலரவேல் சந்ததியாருக்குச் சொல்லுங்கள்.—அதைப் பானயத்திற்கு வெளி ௩ யே கொண்டுவரும்படிக்கு ஆசாரியனாகிய எலீ யேசாரிடத்திற் கொடுங்கள்; அவன் சமுதத்தி லொருவன் அதைக்கொல்லக்கடவன்.—ஆசாரி ௪ யனாகியஎலீயேசார்தன்விரவினாலே அதின் இரத் தத்திலெடுத்துச்சபையின் ஆவாசத்திற்குநேரே ஏ முதரத்தெளிக்கக்கடவன்.—பின்பு அவன் முன் ௫ னிற்க ஒருவன் அந்தக்கடாரியை எரிக்கவேண் டும்; அதின்தோலும்மாயிசமும்இரத்தமுஞ்சாணி யும் எரிக்கப்படவேண்டும்.—அப்பொழுது ஆ ௬ சாரியன் ஏரஸ் கட்டடையையும் ஈசோப்பையுஞ் சிவப்புநூலையுமெடுத்துக் கடாரியை எரிக்கிற அக்கினியில் போடக்கடவன்.—பின்பு ஆசாரி ௭ யன்தன் வஸ்திரங்களைத்தோய்த்து சலத்திலே ஸ் நானம்பண்ணினதின்மேல் பானயத்திற் பிரவே சிக்கக்கடவன், ஆசாரியன்சாயங்காலபரியந்தம் ௮ அசுசியாயிருப்பான்.—அதை எரித்தவன் தன் வஸ்திரங்களைத்தோய்த்து சலத்திலே ஸ்நானம் பண்ணக்கடவன், சாயங்காலபரியந்தம்அசுசியா யிருப்பான்.—சுசியாயிருக்கிறவனொருவன் அந் ௯ தக் கடாரியின்சாம்பலைப் பானயத்திற்குப்பிறம் பே சுசியான ஒரு இடத்திலே கொட்டிவைக் கக்கடவன். அது இலரவேல் சந்ததியின்சபை யார் நியித்தம் சுசியெய்யும் சலத்தின்பொருட்டு வைக்கப்படவேண்டும்: அது பாவத்தைப்பரிச ௧ ரிக்கும்.—கடாரியின்சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். அவன்சா யங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான்: இது வே யெகோவா கற்பித்த விதிப்பிரமாணத் தின் நியமம்; இது இலரவேல் சந்ததியாருக்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற பரதேசுக்கும் நித் திய நியமமாயிருக்கும்.

ஒருமனிதனுடைய சுவத்தைப்பரிசித்தவன் ஏ ௧௦ யுநான் அசுசியாயிருப்பான்.—அவன்மூன்றாம் நா யெ ளில் அதினாலே தன்னைச்சுத்திகரிக்கக்கடவன், ஏழாந்தினத்திற்குசுசியாவான்: மூன்றாந்தினத்தில் தன்னைச்சுத்திகரியாதிருந்தால்ஏழாந்தினத்திற் சு ௧௧ சியாகான்.—மரித்தமனிதனுடைய சுவத்தைப்ப ௧௨ ரிசித்தும்தன்னைச்சுத்திகரியாமல் யெகோவா வின்ஆவாசத்தை அசுசிப்படுத்திறவனொருவனே அவன் தன்மேல்சுசியெய்யுஞ்சலம் தெளிக்கப் பட்டாததினால் இன்னும் அசுசியானவனாயிருக்கி

(௨௨) அதி.௧.௫௧. வேலி.௨௨.௧. (௨௪) உபா.ய.௧. (௨௬) நிதி.ய.௧௮. (௩௧) மத்.ய.யி. லூக்.ய.௧. க.கொரி.௧.ய.௧. ௧.நீமோ.௫.யெ. (௩௨) வேலி.ய.௧.௮. வேலி.௨௨.௨.யி.௫.—(யக. அதி. ௨) உபா.௨௧.௩. க.சாமு.௧.௭. (௩) வேலி. ய.௧.௨௭. எபி.ய.௧.௧௦. (௪) வேலி.௪.௧. எபி.௧.ய.௧. (௫) யாந்.௨.௧.யி.௪. வேலி.௪.ய.௧.௨. (௬) வேலி.யி.௪.௪.௬. ௪.௧. (௭) வேலி.ய.௧.௨.௫. (௮) எபி.௧.ய.௧. அதி.௧௪.௨.௩. (யக) வேலி.௨.௧.௧. புல.௪.யி.௪. ஆகா.௨.ய.௧. (யக) வேலி.யி.௫.௩.௧. வச.௧. வேலி.௭.ய.௧.

ருள்; அவன் அசுசியாகவே இருப்பான், அதனால் அவன் இலரவேலரினின்றுஞ்சேதிக்கப்படுபவர்தான்.—கூடாரத்தில் ஒருவன்மரித்தால் அக்கூடாரத்திற் பிரவேசிப்பவர்கள் யாவரும், அக்கூடாரத்திலுள்ள சகலவஸ்துக்களோடும், ஏழுநாள் யு அசுசியாயிருப்பார்கள்.—முடிக்கட்டப்படாமல் திறந்திருக்கும் ஒவ்வொருபாத்திரமும் அசுசியாயிருக்கும்: அதற்குவிதி இதுவே.—வெளியிலே கட்டத்தால் வெட்டப்பட்டவனையாகிலும் எந்தப்பிணத்தையாகிலும் ஒருமனிதனுடைய எலும்பையாகிலும் பிரேதக்குழியையாகிலும் பரிசித்தவனெவனோ அவன் ஏழுநாள் அசுசியாயிருப்பான்.—ஆதலால் அசுசியானவனிடத்தம் பாவத்தைப்பரிசுகிரிக்கும் தகனிக்கப்பட்ட கடாரியின் சாம்பலை ஒரு பாத்திரத்திலிட்ட அதில் ஊற்றுச் சுவை சலத்தை வார்க்கவேண்டும்.—சுசியானவனொருவன் ஒரு ஈசோப்பின்னையையெடுத்து அந்தச் சலத்திலே தோய்த்துக் கூடாரத்தின் மேலும் அதிலுள்ள சகல பாத்திரங்கள் மேலும், அங்கிருந்த யாவர்மேலும் எலும்பையாகிலும் வெட்டெண்டவனையாகிலும், பிணத்தையாகிலும் பிரேதக்குழியையாகிலும் பரிசித்தவன்மேலும் தெளிக்கக்கூடகடவன்.—சுசியானவன், அசுசியானவன் மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும். ஏழாம்நாளில் இவ்வன்தண்ணீர்ப்பரிசுகிரித்துத்தன்வஸ்திரங்களைத்தோய்த்துச்சலத்திலேஸ் நானம்பண்ணிச்சாயங்காலத்திலேசுசியாவான்.—

உய அசுசியானவனொருவன் தண்ணீர்ப்பரிசுகிரியாதிருந்தால், அவன் யெகோவாவின் பரிசுத்தவஸ்தானத்தை அசுசிப்படுத்தினதினிமித்தம் சபையின் மத்தியினின்றும் சேதிக்கப்படுவான்: சுசிசெய்யுஞ்சலம் அவன்மேலே தெளிக்கப்படாத உகதினால் அவன் அசுசியாகவே இருப்பான்.—சுசிசெய்யுஞ்சலத்தைத்தெளித்தவன்தன்வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்; சுசிசெய்யுஞ்சலத்தைப்பரிசுகிரிப்பவன் சாயங்காலப்பரியந்தம் அசுசி உடையாயிருப்பான்.—அசுசியானவன் பரிசித்தவையெல்லாம் அசுசியாகும்; அதைப்பரிசித்தவன்சாயங்காலப்பரியந்தம் அசுசியாயிருப்பான்: இதுநித்தியநியமென்றார்.

உய. அதிகாரம்.

க. மிரியம் மரித்தல்: உ. இலரவேல் சந்தியார் மொறு மொறுத்தல்: எ. மோசேதண்டத்தினால் மலையை அடிக்க அதினின்றுஞ்சலம்புறப்படல்: யச. ஏதோம்தேசத்துவழியாய்ப்போகும் படிமோசேவேண்டல்: உஉ. ஓர்மலையில் ஆரோன்தன் ஆசாரியத்துவத்தைத் தன்புத்திரனிடத்தில் ஒப்பித்தமரித்தல்.

இலரவேல் சந்தியாரின் சமஸ்த சபையாரும் முதலாம்மாதம் சின் வனத்திற்சேர்ந்துகாதேவு

லே தங்கி இருக்கையில் மிரியம் மரித்து அங்கே யடக்கம்பண்ணப்பட்டார்.

அவ்விடத்திலே சபையார், தங்களுக்குத்தன் உணர்ச்சிகடையாதினால் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள்.—சனங்கள் மோசேயுடன் முறையிட்டி, எங்கள் சகோதரர் யெகோவாவின் சந்நிதியில் மாய்ந்து போனபொழுது, நாங்களும் மாய்ந்துபோனால், நலமே.—நாங்களும் எங்கள்மிருக்கங்களும் இங்கே சாகும்படி நீங்கள் யெகோவாவின்சபையை இந்த வனத்தரத்திலே கொண்டுவந்ததென்ன.—விதைப்பும் அத்திரமுந் திராட்சக்கொடியும் மாதளமரமும் குடிக்கத்தண்ணீருமில்லாத இந்நதக்கெட்ட இடத்தில் எங்களைக்கொண்டுவரும்படி நீங்கள் எங்களைஎடுத்து தேசத்தினின்றும்புறப்படுத்தியதென்னென்றார்கள்.—அப்பொழுது மோசேயும் ஆரோனுஞ்சபையின்சமூகத்தைவிட்டுச்சபையின் ஆவாசவாசலிற்போய் முகங்குப்புறவிழுந்தார்கள்: யெகோவாவின் மகிமை அவர்களுக்குப்பிரகாசமாய்த்தோன்றிற்று.

யெகோவாமோசேயைநோக்கி,—நீ உன்கோலைஎடுத்துக்கொண்டு, நீயும் உன்சகோதரான ஆரோனுஞ்சபையாரைக் கூடிவரும்படி செய்து, அவர்கள் கண்ணுக்குமுன்னே கல்மலையைப்பாந்துப்பேசு; அப்பொழுது அதுதன்னிடத்துள்ளதண்ணீரைத்தரும்: இப்படி நீ அவர்களுக்கு, கல்மலையிலிருந்து தண்ணீர் பாயும்படி செய்து, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்குக் குடிக்கக்கொடுவென்றார்.—மோசே தனக்கு யெகோவா இட்டகட்டளைப்படி யெகோவாவின் சந்நிதியிலிருந்த கோலைஎடுத்தான்.—மோசேயும் ஆரோனுஞ்சபையாரைக்கல்மலைக்குமுன்பாகக்கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது மோசே அவர்களைநோக்கி, கலக்காரரே, சேஞங்கள், இந்நக்கண்மலையினின்றும் உங்களுக்குத்தண்ணீர் புறப்படப்பண்ணுவோமாவென்று சொல்லி.—தன்கையை ஒங்கிக்கண்மலையைக்கோலினால் இரண்டிரம் அடித்தான்: உடனே அதினின்றும் தண்ணீர் மிகுதியாய்ப்புறப்பட, சபையார்குடித்தார்கள், அவர்கள் மிருகங்களுக்குடித்தன.—பின்பு யெகோவாமோசேயையும் ஆரோனையும்நோக்கி, நீங்கள் இலரவேல்சந்தியாரின் பார்வைக்கு என்மகிமை பிரகாசிக்கப்பண்ணும்பொருட்டுநீங்கள் என்னைவிசுவாசிக்கவில்லை. ஆதலால்இந்நச்சபையாருக்குநானளித்ததேசத்திற்கு நீங்கள் இவர்களைக்கொண்டுகொண்டேயென்றார்.—இலரவேல்சந்தியாரையெகோவாவாவுடன் முறையிட்டதினால், அதுமேரிபாசலமென்னப்பட்டது, அங்கே அவர்அவர்களுக்குள்ளே பரிசுத்தரென்றமதிக்கப்பட்டார்.

(யு) லேவி.யச.கஉ. (யஎ) வச.க. ஆதி.உக.யச. (யஅ) சங்.இச.எ. (யக) லேவி.யச.க. (உஉ) ஆகா.உ.யச.— (உய) அதி. க.) அதி.கூக.கூக. யாத்.யு.உய. (உ) யாத்.யெ.க. அதி.யச.யச.உ. (க) யாத்.யெ.உ. அதி.யச.க. கூக. (ச) யாத்.யெ.க. (க) அதி.யச.ய. (அ) யாத்.யெ.இ. நிதி.க.யு. சங்.எய்யு.யச. ஏசா.சக.உய. ஏசா.சஅ. உக. (க) அதி.யஎ.ய. (யச) யாத்.யெ.க. க.கொரி.யச. (யஉ) லேவி.யச. க.பேதரு.க.யு. (யக) உபா.கூ.ய. சங்.கூ.அ.

பு பின்பு மோசே கா தேவிலிருந்து ஏதோயின் இராசனிடத்திலே தூதர்களை அனுப்பு கையிலும், எங்களுக்கு நேரிட்ட கிலேசங்களை ல்வாவற்றை படுபும், அறிந்திருக்கிறீர்.—எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப்போனார்கள். நாங்கள் நெநொள் அந்த எகிப்திலே வாசம்பண்ணினோம். எகிப்தியர் எங்கனையும் எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தி தினார்கள்.—நாங்கள் யெகோவாவை கோக்கி, ஒலமிட்டோம். அவர் எங்களுக்குச் செவி கொடுத்து ஒரு தூதனையனுப்பி எங்களை எகிப்தினின்றும் புறப்படுத்தினார். இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்குட்பட்ட கா தேஜூரில் வந்திருக்கிறோம்.—நாங்கள் உம்முடைய தேசத்தின் வழியாகக் கடந்து செல்லும்படிக்கு இடங்கொடுக்க வயல்வெளிகளின் வழியாயும் திராட்சத்தோட்டங்களின் வழியாயும் நாங்கள் செல்லாமலும், திரவுகளின் தண்ணீரைக்குடியாமலும், இராசபாதையாகவே நடந்து உமது எல்லைக்கடந்து போய்விட்டோம் வலப்புறம் இடப்புறம் சாயாமற் போவோமென்பதாக உம்முடைய சகோதரான இலரவேல் சொல்லுகிறானென்பதை சொல்லும்படி அவர்களை அனுப்பினான்.—ஏதோயின் இராசன், நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்து செல்லவாகாது; சென்றற்கடக்கத்தோடே உனக்கெதிராகப்புறப்படுவேனென்று, அவனுக்குச் சொல்லச் சொன்னான்.—இலரவேல் சந்தியார் அவனை நோக்கி, பெரியபாதையில் நடந்து போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக்குடித்தால், அதற்கு விலை கொடுப்போம்: வேறொன்று செய்யாமல் காங்கடையாக மாத்திரம் நடந்துபோகிறோமென்றார்கள்.— உல அவன், நீ கடந்துபோகவேண்டாமென்றான். பின்பு ஏதோய் தன்னை வல்லபத்துடன் வெகுசனங்களோடும் அவனுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.—இப்படி ஏதோய், தன்னெல்லை வழியாய்ப் போகும்படி இலரவேலருக்கு உத்தரவு கொடாமல் மறுத்தான்: ஆதலால் இலரவேல் அவனை விட்டுவிடினார்கள்.

உஉ இலரவேல் சந்தியாரின் சமஸ்தசபையாருங் கா தேவை விட்டுப் பிரயாணப்பட்டு ஓர் என்னும் உக மலைக்குப்போனார்கள்.—ஏதோய் தேசத்தின் ஓரத்திலுள்ள ஓர் மலையில் யெகோவா மோசேயை உசயும் ஆரோனையும் நோக்கி, ஆரோன் தன் பிதாக்களுடன் சேர்க்கப்படுவான். மேரிபாசலசமீபத்தில் என் கட்டளையை மீறினபடியினால் இலரவேல் சந்தியாருக்கு காணளித்த தேசத்தில் அவுடனேய்ப் பிரவேசிக்கவிடேன்.—நீ ஆரோனையும் அவன் புத்திரானிய எலீயேசாரையும் கூட்டிக்கொண்டு அவர்களை ஓர் மலையிலேறப்பண்ணி, உக ஆரோனின் வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை

அவன்புத்திரானிய எலீயேசாருக்குத்தரிப்பாய்: ஆரோன் அங்கே மரித்துத்தன் பிதாக்களுடன் சேர்க்கப்படுவான் என்றார்.—யெகோவா கட உளையிட்ட பிரகாரம் மோசே செய்தான்: அவர்கள் சமஸ்தசபையின் சமூகத்திலும் ஓர் மலையிலேறினார்கள்.—அங்கே ஆரோனின் வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் புத்திரானிய எலீயேசாருக்குத்தரித்தான்; ஆரோன் அங்கே அந்த மலையின் உச்சியிலே மரித்தான். பின்பு மோசேயும் எலீயேசாரும் மலையை விட்டிடிந்தார்கள்.—ஆரோன் இறந்துபோனென்று சபை உக யாரெல்லாரும் அறிந்தபொழுது இலரவேல் வழி சத்தாரெல்லாரும் ஆரோனுக்காக மும்புதுகாள் துக்கங்கொண்டாடினார்கள்.

உக. அதிகாரம்.

க. ஓர் மலையின் காணியகார நாசப்படுத்தல்: ச. மொறுமொறுத்தினியித்தம் அக்கினிமயமான சருப்பங்கள் அனுப்பப்பட்டல்: எ. பித்தனைச் சருப்பத்தைத் தரிசித்ததினால் சொஸ்தமடைதல்: ய. இலரவேல் பிரயாணஞ்செய்தல்: உக. சீகோன் இராசாவையும் ஒரு இராசாவையுஞ்சயித்தல்.

அத்தாரியூரின் வழியாய் இலரவேல் வருகிறார் க எனன்று தெற்கிலுள்ள காணியகாரியை அராத்திராசாகேட்டு இலரவேலருக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அவர்களின் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.—அப்பொழுது இலரவேல் உக யெகோவாவுக்குச் சங்கற்பம்பண்ணி அவரை நோக்கி, நீர் இந்தச் சனங்களை எங்கள் கையில் ஒப்பித்தால், நாங்கள் அவர்களுடைய நகரங்களை நிரூபலமாக்குவோமென்று சொல்ல;—யெகோவா இலரவேலரின் சத்தத்திற்குச் செவி கொடுத்து, அவர்கள் கையில் காணியகார ஒப்பித்தார்; அப்பொழுது அவர்கள் அவர்களையும், அவர்கள் நகரங்களையும் நிரூபலப்படுத்தினார்கள்: அவ்நஸ்தானத்திற்கு ஓர் மாவென்று பேரிட்டார்கள்.—அவர்கள் ஏதோய் தேசத்தைச் சற்றிப்போச ச கும்படி ஓர் மலையினின்று செங்கடற்கரை வழியாய்ப் பிரயாணஞ்செய்தார்கள்: வழியினியித்தம் சனங்கள் மிகவும் மனக்கிலேசமடைந்தார்கள்.—சனங்கள், யெகோவாவுக்கும் மோசேக்கும் டி விரோதமாக, நாங்கள் வறந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்தினின்றும் புறப்படுத்தியதென்ன, எங்களுக்கு அன்னமுமில்லை, சலமுமில்லை, இந்தச் சிற்றுணவை எங்கள் மனம் அரோசிக்கின்றதென்று சொன்னார்கள்.—அப்பொழுது யெகோவா அக்கினிச் சருப்பங்களைச் சனங்களுக்குள்ளே அனுப்ப, அவைகள் சனங்களைக் கடித்தன: அதனால் இலரவேலருக்குள்ளே அநேக சனங்கள் மரித்தார்கள்.

அதினால் சனங்கள் மோசேயினிடத்தில் போய் ஏ

(பு) கியா. யெக. யெ. யெ. யெ. யெ. யாத்த. யெ. யெ. (யெ) ஆதி. ச. ச. க. யாத்த. யெ. ச. யாத்த. க. யெ. (யெ) யாத்த. உக. யாத்த. உக. யாத்த. யெ. யாத்த. உக. உயெ. யாத்த. க. க. உ. (யெ) உபா. உ. க. உ. (உயெ) கியா. யெ. யெ. (உச) வ. யெ. (உரு) உபா. உ. க. (உச) யாத்த. உக. உக. யெ. அதி. க. க. யெ. (உக) உபா. க. ச. யெ.—(உக. அதி. க.) அதி. க. க. யெ. கியா. க. யெ. அதி. யெ. உக. (உ) ஆதி. உ. உ. க. கியா. யெ. க. க. வேலி. உ. உ. யெ. (ச) அதி. உ. யெ. கியா. யெ. யெ. யாத்த. க. க. (ரு) யாத்த. க. க. (ச) க. காரி. யெ. க. உபா. யெ. யெ. (எ) யாத்த. யெ. யெ. க. ச. யா. யெ. யெ. க. கியா. யெ. க. அ. யெ. உ. ச.

நாங்கள் யெசுவாவுக்கும் உமக்கும் வி ரோதமாய்ப்பேசிப் பாவஞ்செய்தோம்; சருப்பங் கள் எங்களைவிட்டு நீங்கும்படி யெசுவா வைப் பிரார்த்திப்பிராகவென்று சொல்ல, மோசே சனங்களினிமித்தம் பிரார்த்தனைபண்ணினான்.—
 அ யெசுவா மோசேயைநோக்கி, நீ ஒரு பித் தனைச் சருப்பத்தைச்செய்து, அதை ஒரு கம்பத் தின்மேலிடையாய் கடிபட்டவனெனவனோ அவன்
 கூ அதைப்பார்த்தால் பிழைப்பான் என்றார்.—அப் படியேமோசே ஒருபித்தனைச்சருப்பத்தைச்செய் து, அதை ஒரு கம்பத்தின்மேலிட்டான்; சருப் பத்தினால் கடிபட்டவன் அந்தப்பித்தனைச்சருப் பத்தைப்பார்க்கப் பிழைப்பான்.
 ட பின்பு இஸரவேல் சந்தியார் பிரயாணப்பட்ட யக டி ஒபோத்திற் பானயிறங்கினார்கள்.—ஒபோத் தினின்றும் பிரயாணம்பண்ணிச்சூரியனுதிக்கிற திசைக்குநேராய் மோவாபுக்கெதிரான வனாந்த ரத்திலுள்ள அபாரீயின் மேகெளிற் பானயிறங் கெனார்கள்.—அங்கேகின்றும் பிரயாணம்பண்ணிச் சாரேத் என்னுந்தாழ்ந்த பூமியிலே பானயிறங் கெனார்கள்.—அங்கேகின்றும் பிரயாணம்பண்ணி எமோரியருடைய எல்லையில்நின்றும் தோன்றும் வனாந்தரத்திலுள்ள அர்னோனின் கரையிற் பானய யிறங்கினார்கள்: அந்த அர்னோன்மோவாபினெல் லை, அது மோவாபியருக்கும் எமோரியருக்கும்
 டிசு கடுவேயுள்ளது.—அதினால்கூப்பாவி லுள்ளவாயும்
 டிடு அர்னோன் ஆற்றுக்கால்களும்,—மோவாபினுடைய எல்லையைச்சார்ந்த அர் என்ற தலத்திற்குப்பா யும் நீரோடையும் என்னும் வசனம் யெசுவா வானுடைய யுத்த புத்தகத்திலெழுதியிருக்கின்ற
 டிசு து.—அங்கேகின்றும் பேருக்குப்போனார்கள்: அதி லுள்ளகிணற்றைக்குறித்து யெசுவாமோசே யைநோக்கிச் சனங்களைக்கூடிவரச்செய்து. அவர் களுக்குத் தண்ணீர் கொடுப்பென்று சொன்ன
 டிஎ னர்.—அப்பொழுது இஸரவேலர், கிணறே, ஊறு; டிஅ அதைக்குறித்துப்பாடுங்கள்.—அதிபதிகள் கிணற் றைத்தோண்டினார்கள், குலபதிகள் தங்கள் கோல் களினால் நியாயாதிபதிவ விய பிரகாரம் அதைத் தோண்டினார்கள் என்னும் இந்தப்பாட்டைப்பா டினார்கள். வனாந்தரத்தினின்றும் மத்தானாவுக்கும்:—
 டிகு மத்தானாவில்நின்றும் நகாலியேலுக்கும்: நகாலியே லினின்றும் பாமோத்துக்கும்: மோவாபின் வெளியி லுள்ள பாமோத்தினின்றும் யெஜிமோனைநோக் கும் பில்காவின் உச்சிக்கும் பேரா னர்கள்.
 டிஎ அப்பொழுது இஸரவேலர் எமோரியருடைய உக இராசாவாகிய சீகோனிடித்தில்,—உமதுதேசத் தின்வழியாய்ச்செல்லவிடும்; நாங்கள் வயல்வெ ளிகளிலுந் திராட்சத் தோட்டங்களிலும் புக மாட்டோம். தூரவுகளின் தண்ணீரைக்குடிக்க
 டிஉ வுமாட்டோம்:—உமது எல்லையைக் கடக்கும்வ ரைக்கும் இராசபாதையில் நடந்து போகிறோ மென்று சொல்லும்படி தூதர்களை யனுப்பினார்

கள்.—சீகோன் தன்னுடைய எல்லையின்வழி உக யாய்ச்செல்லும்படி இஸரவேலரைவிடவில்லை: சீகோன் தன் சனங்களெல்லாரையும் கூடியவரும் படிசெய்து இஸரவேலருக்கு விரோதமாய் வனா ந்தரத்திலே புறப்பட்டு யாகஸ்என்னுமிடத்திற் சேர்ந்து இஸரவேலருக்கு விரோதமாயுத்தஞ்செய் தான்.—அப்பொழுது இஸரவேலர் அவனைக்கட் டிசு கத்தின் வாயினால் முறிய அடித்து அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரருடைய தேசத்தைச் சார்ந்த யாப்போக்வரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைத்தங்கள் வசப்படுத்தினார்கள்: அம் மோன் புத்திரருடைய எல்லை அரணுள்ளதாயி ருந்தது.—இஸரவேலர் அந்தநகரங்கள் யாவை உடு யும் பிடித்து எஷ்போனிலேயும் அதைச்சேர்ந்த கிராமங்களெல்லாவற்றிலேயும் எமோரியருடைய மற்றநகரங்களெல்லாவற்றிலேயும் வாசம்பண் ணினார்கள்.—எஷ்போனானது, மோவாபருடைய உக முந்தின இராசனுக்கு விரோதமாயுத்தம்பண்ணி, அர்னோன்வரைக்குமுள்ள அவனுடைய தேசம் முழுவதையும் அவன் கையினின்றும் பற்றிய எ மோரியரின் இராசனாகிய சீகோனுடைய நகரம்.— அதினலே புலவர் எஷ்போனுக்கு வாருங்கள், உஎ சீகோனுடைய நகரத் திரும்பக் கட்டித் திடப் படுத்தப்படுவதாக.—எஷ்போனிலிருந்து அக்கிடெ அ னியுக்கு சீகோனுடைய நகரத்திலிருந்து சுவா லையும் புறப்பட்டு மோவாபுடைய அருரையும் அர்னோனுடைய உயர்ந்தஸ்தானங்களின்காயன் மாரையும் பட்சித்தன.—ஐயோ மோவாபே, கி உக மோஷின் சனங்களே, நீங்கள் நாசமானீர்கள். தப்பி ஒடினபுத்திர புத்திரிகளையும் எமோரியரா சனாகிய சீகோனுக்குச்சிறைகளாக ஒப்புக்கொ டித்தான்.—அவர்களை எய்துபோட்டோம்; எஷ்போன் தீபோன்பரியந்தம் நாசமாயிற்று, மே தேபாமட்டுமுள்ள நோபாபரியந்தம் அவர்க ளைப்பாழாக்கினெமென்றுபாடியிருக்கிறார்கள்.— இஸரவேலர் இப்படியே எமோரியருடையதே நக சத்தில் வசித்தார்கள்.—பின்பு மோசே யாசேர் கூஉ நகரத்திற்கு வேவுபார்க்கிறவர்களை அனுப்பி னான். அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைப் பிடித்து அங்கிருந்த எமோரியரைத் தூரத்திவிட் டார்கள்.—பின்பு திரும்பிப்பாஷான்வழியாய்ச் கூக செல்லப் பாஷான் இராசாவாகிய ஒரு தன்சமல் த சனங்களோடும் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணும்படி எந்ரேயிக்குப் புறப்பட்டு வந்தான்.—அப்பொழுது யெசுவாமோசே யைநோக்கி, அவனுக்குப் பயப்பட்டுவெண் டாம்: அவனையும் அவனுடைய சனங்களெல்லா ரையும், அவனுடைய தேசத்தையும், உன்கையி லொப்புத்தந்தவிட்டேன்; எஷ்போனில்வசித்த எமோரிய இராசாவாகிய சீகோனுக்குச்செய்த பிரகாரம் இவனுக்குஞ்செய்வாயென்றார்.—அப் கூடு படியே உயிருடன் ஒருவரும் மீதியாயிராதபடி

(க) உ.இரா. டி.அ.ச. யோவா.கூ. டி.சு. டி.டு. (யசு) நியா.கூ.உக. (யஎ) யாத. டி.டு.உ. (யஅ) ஏசா.கூ.உஉ. (உச) உபா. உ.கூ. யோசு. டி.உ.க.உ. நி.கூ.உஉ. ஆமோ.உ.க. (உஅ) ஏரே.ச.அ.ச.டு.ச.க. ஏசா. டி.டு.க. (உக) நியா. டி.க.உச. க.இரா. டி.க.எ.கூ.உ. உ.இரா.உ.கூ.யூ. ஏரே.ச.அ.எ.யூ. (கச) உபா.கூ.உ. (கடு) உபா.கூ.கூ.ச.

கொண்டு வழியிலே நிற்பதைக் கழுதைகண்டது: அதனால் கழுதைவழியை விட்டுவிடவியலிலேபோயிற்று: பிலியாம் கழுதையைவழிக்குத் உசு திருப்பும்படி அடித்தான்.—யெகோவாவின் தூதன் இருபுறத்திலுஞ் சுவர்வைத்திருந்ததிராட்சத்தோட்டத்தின் பாதையிலேபோய்நின்றான்.—உடுகழுதை யெகோவாவின் தூதனைக் கண்டு சுவர் ஓரமாயொதுங்கிப் பிலியாமினுடைய காலைச் சுவரோடே நெருக்கிற்று: திரும்பவும் அசுசுதை அடித்தான்.—அப்பொழுது யெகோவாவின் தூதன் சற்று அப்பாற்போய் வலப்புறம் இடப்புறம் விலக இடமில்லாத ஒருநெருங்கிய உள இடத்திலே நின்றான்.—யெகோவாவின் தூதனைக் கழுதைகண்டு பிலியாமோடே விழுந்தது: அப்பொழுது பிலியாம் கோபமூண்டுகழு உசுதையைத் தன் கோலாலே அடித்தான்.—உடனே யெகோவா கழுதையின்வாயைத்திறக்கி, அது பிலியாமைநோக்கி, நீ என்னை இப்பொழுது மூன்றுதரம் அடிக்கும்படி நான் உனக்கென் உகனசெய்தேன் என்றது.—அப்பொழுது பிலியாம் கழுதையைப்பார்த்து, நீ என்னைப்பரிசாசம்பண்ணிக்கொண்டவருகிறபடியால் என் கையிலொரு கத்தியிருந்தால், இப்பொழுதே உன்னைக்கொன்றுபோடுவேனென்று சொல்ல;—கழுதை பிலியாமைநோக்கி, நீ என்னைக்கைக்கொண்ட காலம் முதல்இந்நான்வரைக்கும் உன்னைச்சம்சந்த உன்கழுதைநானல்லவா. இப்படியுனக்குஎப்போதாகி லுஞ்செய்ததுண்டாவென்றது. அதற்கவன் இல்லை யென்றான்.—அப்பொழுது யெகோவா பிலியாமுடைய கண்களைத் திறக்க அவன் யெகோவாவின் தூதன் உருவின கட்டகத்தைக் கையிற் பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக்கண்டு தாழ்ந்துவணங்கி முகங்குப்புறவி லுந்நான்.—யெகோவாவின் தூதன் அவனை நோக்கி, நீ உன் கழுதையை இப்பொழுது மூன்றுதரம் அடித்ததென்ன; உன் வழியெனக்கு மாறுபாடாயிருப்பதினால் நான் உனக்கு விரோத மாய்ப்புறப்பட்டுவந்தேன்.—கழுதை என்னைக் கண்டு இந்த மூன்றுதரமும் எனக்குநேரேவராமல்விலகிற்று: எனக்குவிலகாமல் நேரேவந்ததானால் இப்பொழுது நான் உன்னைக்கொலைசெய்து, அதைஉயிரோடிருக்கவைப்பேனென்றார்.—அப்பொழுது பிலியாம் யெகோவாவின் தூதனைநோக்கி, நான் பாவஞ்செய்தேன்; நீர் வழியில் எனக்கு விரோதமாய் நிற்கின்றதை நானறியவில்லை: ஆகையால் இது உமது பார்வைக்குத் தகாதாயிருக்குமானால், நான் திரும்பிப்போய்விடுவேனென்று சொல்ல;—யெகோவாவின் தூதன் பிலியாமைநோக்கி, அந்த மனிதருடனே கூடப்போ: நான் உன்னிடத்திற்சொல்லும் வாக்கையே நீயும் சொல்லென்றான்: அப்

படியே பிலியாம் பாலாக்கனுப்பிய பிரபுகளுடன் போனான்.
பாலாக் பிலியாம்வருவதைக்கேட்டமாதிரித் கூசுதிலே கடையெல்லையாகிய அர்னோன்நதியிலே ரத்திலுள்ள மோவாபின் பட்டினம்வரைக்கும் அவனுக்கெதிர்கொண்டுபோனான்.—பாலாக் பிலியாமைநோக்கி நான் உம்மையழைக்கும்படி விருப்பத்துடன் உம்மிடத்தில் ஆளனுப்பவில்லையா; என்னிடத்திற்கு வராமலிருந்ததென்ன: உம்மைமேன்மைப்படுத்திவைக்க என் னால் முடியாதாவென்று சொல்ல;—பிலியாம் பாலாக்கை கூசுநோக்கி, உம்மிடத்தில்வந்துவிட்டேன்: ஆனாலும் இப்பொழுது எதையாகிலுஞ்சொல்லுகிறதற்கென் னால் முடியுமா, தேவன் எனவாயிடும்தென்கையே நான் சொல்லவேனென்றான்.—பிலியாம் பாலாக்குடனே கூடப்போனான், அவர்கள் கிரியாத் தைச்சேத்திற்சேர்ந்தார்கள்.—அங்கே பாலாக் ஆமொடுகையடித்து, பிலியாமுக்கும் அவனோடுருந்தபிரபுகளுக்கும் அனுப்பினான்.—மறுசகநான்காலையிலே பாலாக்கு அவனைப்பாகாலின் உயர்ந்த ஸ்தானங்களில் நின்றகொண்டு கடையெல்லையிலுள்ள சனங்களைப்பார்க்கும்படி பிலியாமை அழைத்துக்கொண்டுபோனான்.

உக. அதிகாரம்.

க, யக, யசு. பாலாக்குப் பவியிடல்: ஏ, யசு. பிலியாம் உவமையாற் பேசல்:
அப்பொழுது பிலியாம் பாலாக்கை நோக்கி, நீர் இங்கே ஏழுவேதிகைகையுண்டாக்கி, ஏழு கானைகளையும், ஏழு ஆட்டிக்கடாக்களையும் இங்கே ஆயத்தப்படுத்துமென்றான்.—பிலியாம் சொன்ன படியே பாலாக்குச் செய்தான்; பின்பு பாலாக்கும் பிலியாமும் வேதிகைதோறும் ஒவ்வொருகானையையும், ஒவ்வொரு ஆட்டிக்கடாவையும், பவியிட்டார்கள்.—அப்பால் பிலியாம் பாலாக்கை நோக்கி, உம்முடைய தகனபலிக்குச்சமீபத்தில் நில்லும், நான் போய் வருகிறேன்: யெகோவா எனக்குப் பிரசன்னராகவுங்கூடும்: அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கறிவிப்பேனென்று சொல்லிக்கொண்டு, ஒரு உயர்ந்த ஸ்தானத்திற்குப்போனான்.—தேவன் பிலியாமுக்குப் பிரசன்னரானார்: அப்பொழுது அவன் அவரை நோக்கி, நான் ஏழுபலிவேதிகைகளை ஆயத்தம் பண்ணிவேதிகைதோறும் ஒவ்வொருகானையையும், ஒவ்வொரு ஆட்டிக்கடாவையும், பவியிட்டெனென்று சொல்ல;—யெகோவா பிலியாமினுடைய வாயில் ஒருவாக்கையிட்டி, நீ பாலாக்கினிடத்தில் திரும்பிப்போய், இவ்வீதமாகச் சொல்லக்கடவாயென்றார்.—இவன் அவனிடத்திற்குத்திரும்பிப்போனான்; பாலாக் மோவாபின் பிரபுகளெல்லாரோடும் தன் தகனபலிக்குச்

(உசு) உ.பேதுரு.உ.யசு. (உக) நீதி.யெ.யெ. (கூ) உ.பேதுரு.உ.யசு. (கக) ஆதி.உ.க.யசு. உ.இரா.க.யெ. ஓர். உ.ச.யசு.கக. யாத்.கசு.அ. (கஉ) உ.பேதுரு.உ.யசு.யெ. (கசு) க.சாமு.யெ.உ.சு.கூ. உ.சாமு.யெ.யசு. யோபு.கசு. கசு.கஉ (கஎ) அதி.உ.சு.யசு. (கஅ) அதி.உ.சு.யெ. க.இரா.உ.உ.யசு. உ.நானா.யசு.யசு. (சக) உபா.யெ.உ.— (உக. அதி. உ.) வசு.யசு.கூ. (க) அதி.உ.சு.க. (இ) உபா.யசு.யசு. ஏரே.கக.

எ சமீபத்தில் நின்றான்.—அப்பொழுது அவன் தன் வாக்கியத்தைச் சார்ந்து, மோவாபின் இராசாவாகிய பாலாக், நீர்வந்து என்னியித்தம் யாக்கோபைச் சபிக்கவேண்டும், நீர்வந்து, இவரவேலர் மேல் அபிசாபமிடவேண்டுமென்று என்னைக் கிழக்குமலைகளிலுள்ள அராமிலிருந்து வரவழைத்தான்.—தேவனாற் சபிக்கப்படாதவனை நான் சபிக்கப்பெடும்படி; யெகோவாவால் அபிசாபம் பெருதவன்மேல் நான் அபிசாபமிடவெடும்படி;—நான் கல்மலையுச்சியினின்று அவனைக்கண்டேன், குன்றுகளினின்று அவனைக்கண்டேன்: அந்தச்சனங்கன் தனித்துவசிப்பார்கன், மற்றைச் சாதியானுடன் மதிக்கப்படார்கன்.—யாக்கோபின் தன்மனலையும் இலரவேலின் காற்பங்கையுடன் கணிக்கத்தக்கவன்யாவன். என்மரணம், நீதிமானுடைய மரணம்போல் ஆவதாக, என்முடிவும், அவனுடைய முடிவுபோல் ஆவதாகவென்பதை, வசனித்தான்.—அப்பொழுதுபாலாக் பிலியாமைகோக்கி, நீர் எனக்கென்னசெய்தீர்; என்சத்துருக்களைச் சபிக்கும்படி நான் உம்மைக்கொண்டுவர, நீர் அவர்களை ஆசீர்வதித்துவிட்டீரென்றான்.—

உஉ அதற்கு அவன், என்வாயில் யெகோவா இட்டதையே அவதானமாச் சொல்வது என்கடமை யுயல்வவாவென்றான்.—பின்பு பாலாக் அவனை கோக்கி, நீர் அவர்களைவல்லாராயுமல்ல, அவர்களுடைய கடைப்பானயத்திலுள்ளவர்களைமாத்திரம் பார்க்கும்படி இன்னம் ஒரு இடத்திற்கு என்ளே டேவாரும்: அங்கிருந்து என்னியித்தம் அவர்களைச் சபிக்கவேண்டுமென்று சொல்லிக்கொண்டு;

உச அவனைப்பிஸ்காவிலுச்சியிலிருக்கிற சோபியின்வெளியில் அழைத்துக்கொண்டுபோய், ஏழு வேதிகைகளை யுண்டாக்கி, வேதிகைதோறும் ஒவ்வொரு காணையையும், ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும், பலியிட்டான்.—பின்பு பிலியாம்பாலாக்கைகோக்கி, நான் அந்தெயெகோவாவைத்தரிசிக்கப்போகிறேன், அம்மட்டம் நீர் இங்கே உம்முடைய தகனபலிச்சமீபத்தில் நில்லுமென்றான்.—யெகோவா பிலியாமுக்குப் பிரசன்னராகி அவனுடையவாயில் ஒருவாக்கையிட்டு, நீபாலாக்கினிடத்திற்குத்திரும்பிப்போய்

உ௪ இவ்விதமாகச்சொல்லக்கடவாயென்றார்.—அவனிடத்திற்கு அவன்வருகிறபொழுது பாலாக் மோவாபின் பிரபுகளுடனேயுட்கடித் தன்னுடைய தகனபலியின்சமீபத்தில்நின்றான். பாலாக் அவனைகோக்கி, யெகோவா என்னசொன்னு

உ௫ ரென்றுகேட்ட;—இவன் தன்வாக்கியத்தைச் சார்ந்து, பாலாகே, எழுத்துகேளும்; கிய்போரின்புத்தி

உ௬ ரணே, எனக்குச்செவிகொடும்.—பொய்சொல்ல, தேவன் ஒருமனிதனல்ல; மனம்பேதிக்க, அவர் ஒரு மனுப்புத்திரனல்ல: அவர் தாம் சொன்ன

தைச்செய்யாமல்வெவாரா, தாம் வசனித்ததைச் சித்திக்கச்செய்யாரா.—கேளும், ஆசீர்வதிக்கக்கட்ட உய் டிளபெற்றிருக்கிறேன்: அவரே ஆசீர்வதித்திருக்கிறார்; நான் அதை மாற்றமுடியுமா.—அவர் யாக்கோபிலே பாவத்தைக்காணவுயில்லை: இலரவேலரிலே தூராசாரத்தைக்காணவுயில்லை: அவனுடைய தேவனாகிய யெகோவா அவனுடனிருக்கிறார், இராசசயத்தொனி அவர்களுக்குள்ளே இருக்கின்றது.—தேவன் அவர்களை எகிப்தி உன்னிற்றும் புறப்படச்செய்தார்; அவன் காண்டாமிருகத்தைப்போலப் பலவான்.—யாக்கோபுக்கு உகவிரோதமான மாயாவத்தை இல்லை, இலரவேலுக்கு விரோதமானமாந்திரிகயில்லை: இக்காலத்திலிருக்கிறபடி, இன்னமையாக்கோபையும் இலரவேலையுங்குறித்தயெகோவா என்னசெய்தார்! என்று பேசவரும்.—அந்தச்சனம் பெண்சிங்கம் உச போவெழும்பும், சிங்கக்குட்டிபோல்கிரும்: அதுதான் பிடித்த இரையைப்பட்சித்து, வெட்டுண்டவர்களுடைய இரத்தத்தைக்குடிக்குமளவும் படுத்துக்கொள்ளாதென்பதை வசனித்தான்.

அப்பொழுது பாலாக் பிலியாமைகோக்கி, நீ உள அவர்களைச் சபிக்கவும்வேண்டாம், ஆசீர்வதிக்கவும் வேண்டாமென்றான்.—அதற்குப் பிலியாம் உச பாலாகைகோக்கி, யெகோவா சொல்லுவதை துவோ, அதைச்செய்யவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவில்லையாவென்றான்.

அப்பொழுதுபாலாக் பிலியாமைகோக்கி, வா உளரும், நான் இன்னம் ஒரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டுபோகிறேன்; நீர் அங்கேயிருந்து என்னியித்தம் அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப்பிரியமாயிருக்கவுட்குடமென்று சொல்லிக்கொண்டு,—யெஜிமோனுக்கெதிராயிருக்கிற உசு பேயோரினுச்சிக்கு அவனையழைத்துக்கொண்டுபோனான்.—பிலியாம் பாலாகை கோக்கி, இங்கே எனக்கு ஏழுவேதிகைகையுண்டாக்கி, ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஆயுத்தம் பண்ணுமென்றான்.—பிலியாம் சொன்னபடி பாலாக்செய்தான், பின்பு வேதிகைதோறும் ஒவ்வொரு காணையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

உச. அதிகாரம்.

க. இலரவேலரைக்குறித்துப் பிலியாம் தீர்க்கதரிசனமுரைத்தல்: டி. அதினியித்தம் பாலாக் அவன்மேற்கோபித்தல்: டி. யாக்கோபின் நட்சத்திரத்தைக்குறித்துப் பிலியாம் தீர்க்கதரிசனஞ்சொல்லல்.

இலரவேலரை ஆசீர்வதிப்பதே யெகோவா கவுக்குப்பிரியமென்று பிலியாம் கண்டபின்பு அவன் தான்முன்செய்தவந்ததுபோலக் குறிப்பார்க்கும்படிசெல்லாமல் வனாந்தரத்திற்குநேராய் மு

(எ) எசேக். டி. எ. உ. மீகா. உ. ச. அபகூ. உ. ச. க. சாமு. யெ. டி. (அ) எசா. ச. எ. டி. யெ. க. (க) உபா. க. க. உ. ச. யாத்த. க. க. டி. க. எஸ். ரூ. க. உ. எபே. உ. டி. ச. (யி) ஆதி. யெ. க. க. சங். யெ. க. க. (யெ) ஆதி. உ. உ. க. க. (யி) சியா. க. உ. யெ. (யெ) சோமு. யெ. உ. க. மல். க. க. ரோ. யெ. க. உ. க. யாக்க. யெ. க. தீ. க. க. (உயி) ஆதி. யெ. உ. உ. எண். உ. உ. யெ. (உச) ரோ. ச. எ. ச. யாத்த. யெ. க. உ. சங். யெ. க. க. (உஉ) ஆதி. உ. ச. யெ. உபா. க. க. யெ. யோபு. க. க. யெ. க. (உக) சங். க. க. யெ. (உச) ஆதி. ச. க. க. ஆதி. ச. க. உ. எ. (உசு) ஆதி. உ. உ. க. யெ. க. இரா. உ. உ. டி. ச. —(உச. ஆதி. க.) ஆதி. உ. க. க. யெ. க.

உ கந்திருப்பி, -பார்வைசெலுத்தி இலரவேலர் தன் கந்தங்கள் கோத்திரங்களின்படியே பானயமிருக்கியிருக்கிறதைக்கண்டான்: தேவ ஆவி அவன்மேல்வந்தது. -அப்பொழுது அவன் தன் வாக்கியத்தைச்சார்ந்து பேயோரின்புத்திரனாகிய பிலியாருச்சொல்வதும், கண்டெளியப்பெற்ற மனிதன்சொல்வதும், -தேவ வாக்குகளைக்கேட்டுச் சருவவல்லவருடைய தரிசனத்தையடைந்து தாமழவியும்பொழுது கண்கள் திறக்கப்படுகிறவன் சொல்வதும்யாதெனில், -யாக்கோபே உன் கூடாரங்களும், இலரவேலே, உன் வாசஸ்தலங்களும், எவ்வளவு செளந்தரியம். -அவை விள் தாரமான தாழ்ந்த பூமிகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்களைப்போலவும், யோகோவா நடட அருகு விருட்சங்களைப்போலவும், நீரருகேயுள்ள ஏரஸ் விருட்சங்களைப்போலவும் இருக்கின்றன. -அவனுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர்பாயும், அவனுடைய விதையிருந்த நீர்ப்பாய்ச்சலுள்ளதாயிருக்கும், அவனுடைய இராசா அகாகிலும் உன்னதமாயிருப்பான், அவனுடைய இராச்சியம்மேன்மைபெறும். -தேவன் அவனை எகிப்தினின்றும்புறப்படச்செய்தார். அவன் காண்டாமிகருகம்போலவான்: அவன் தனக்குப் பழையாகிய சாநிகளைப்படுத்திப்பான்; அவர்கள் எலும்புகளைநொறுக்குவான்; அவனுடைய அம்புகள் அவர்களை ஊடுருவும். -அவன் சிங்கம்போலவும் பெண்சிங்கம்போலவும் மடங்கிப்படுத்துக்கொண்டிருக்கிறான்: அவனை எழுப்புகிறவன்யாவன். உன்னை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான், உன்னைச் சபிக்கிறவன் சபிக்கப்படுவானென்பதை வசனித்தான்.

ஓ அப்பொழுது பாலாப்பிலியாமின்மேலேகோபம்முளைக்கையோடேகைகொட்டினான்: பாலாப்பிலியானகோக்கி, என்சத்தாருக்களைச்சபிக்கும் படியல்லவா, உன்னை அழைப்பித்தேன், நீ அப்படிச்செய்யாமல், இந்தமூன்றுதரமும் அவர்களை ஆசீர்வதித்தாயே. -ஆகையால் உன்னுடைய இடத்திற்கு ஓடிப்போ. உன்னைமேன்மைப்படுத்திவைக்க எண்ணியிருந்தேன்; நீ மேன்மைபெற உதபடி யெ கோவா தடுத்தாரென்றான். -அப்பொழுது பிலியாம்பாலாக்கைநோக்கி, பாலாக்கைக்குத்தன்வீடுகிறைய வெள்ளரியையும் பொன்னை யுந்தந்தாலும், என்மனதினில் நன்மையையாகிலுந்திமையையாகிலும் செய்கிறதற்கு யெ கோவாவின் கட்டளையை மீறமாட்டேன். -யெ கோவா சொல்வதையே சொல்லுவேனென்று நீர்என்னிடத்திற்கனுப்பினதுதரிடத்திலேநான்

சொல்லவில்லையா. -ஆகையாற்கேளும், சனங்க யசளிடத்திற்குப் போகிறேன். பிற்காலத்திலே இரத்தச்சனங்கள் உம்முடைய சனங்களுக்குச்செய்வதினென்று உமக்குத்தெரிவிப்பேன் வாருமென்றுசொல்லி,

அவன் தன் வாக்கியத்தைச்சார்ந்து பேயோடுரின்புத்திரனாகிய பிலியாருச்சொல்வதும், கண்டெளியப்பெற்ற மனிதன்சொல்வதும், -தேவ யசனுடைய வாக்குகளைக்கேட்டு உன்னதமானவர அளித்த அறிவையறிந்து சருவவல்லவருடைய தரிசனத்தைக்கண்டு தாமழவியுடைய கண்கள் திறக்கப்படுகிறவன் சொல்லுவதும்யாதெனில், -அவரைக் காண்பேன், இப்பொழுதல்ல: அவரைத்தரிசிப்பேன், சமீபமல்ல: ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து தோன்றும், ஒரு செங்கோல் இலரவேலிலிருந்தெழும்பும், அது மோவாபுடைய எல்லைகளை நொறுக்கிச் சேத்துசந்ததியாரெல்லாரையும் நிருமலமாக்கும். -ஏதோம் ய அத்தற்குச்சதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச்சதந்தரமாகும்; இலரவேலர் வீரங்காட்டுவார்கள். -யாக்கோபினின்றும்தோன்றும் ஒரு யசுவன் கத்துருத்துவம்பண்ணி நகரங்களில் மீந்கிருக்கிறவர்களை நாசப்படுத்துவானென்பதை வசனித்தான். -மேலும், அவன் அமலேக்கைப்பார் உயகையில் தன்வாக்கியத்தைச்சார்ந்து அமலேக் சாதியாருக்குள்ளே பிரதானி, அவன்முடிவில் நாசமடைவானென்பதைவசனித்தான். -அன்றியும் உசகேனியனை அவன்பார்த்து தன்வாக்கியத்தைச்சார்ந்து உன் வாசஸ்தலம் திடமுள்ளது, உன் கூட்டைக்கண்மலையில் வைத்திருக்கிறாய். -அப்படியிருந்துக் கேனியன் மெலிவடைவான், அடூர் உன்னைச்சிறைபிடித்துக்கொண்டுபோகஎத்தனைநாள் செல்லும் என்பதை வசனித்தான். -பின்னும் அவன் ஐயோ தேவன் இதைச்செய்ய உகயும்பொழுது ஆர் சீலிப்பான். -கித்தியின் கரை உசயிலிருந்து கப்பல்கள்வந்து அடூரை கிலேசப்படுத்தி ஏபேரையும் வருத்தப்படுத்தும், அவனும் முழுவதும் நாசமாவானென்றான். -பின்பு பிலி உடுயாம்எழுந்துபுறப்பட்டுத் தன்இடத்திற்குத்திரும்பினான்: பாலாக்குந் தன்வழியேபோனான்.

உடு. அதிகாரம்.

க. இலரவேல் சந்தியார் விக்கிரகாராதீனையையும் விபசாரத்தையுஞ்செய்தல்: க. பீனிகாஸ் சிம்றியையும் காஸ்பியையும் கொலைசெய்தல்: டி. அவன் அக்கொலையினிமித்தம் நித்தியாசாரியத்துவம்பெறுதல்: யசு. மீதியானியரைத் துயரப்படுத்தத் தேவன் கட்டளையிட்டல். பின்பு இலரவேலர் சீத்தீமிடத்திலே தங்கிய க

(க) க.சாமு.யி.யி. உ.நாளா.யி.க. அதி.உக.எ.யி.அ.சு) க.சாமு.யி.க.உச. எசேக்.க.உஅ. தானி.அ.யி.அ. உ.கொரி. யி.உ.உ.க.சு.வெளி.க.யி.யி.எ. (சு)சங்.க.க. எரே.யி.எ.அ. (எ) எரே.கி.யி.க.வெளி.யி.எ.க.யி.க.சாமு.யி.க.உ.சாமு. இ.யி.உ. (அ) அதி.உக.உச.சங்.உ.க.எசா.க.அ.யி.க. எரே.இ.யி.எ.சங்.சு.இ.எரே.இ.யி.க. (க) ஆதி.சக.க.ஆதி.உஎ. உக. (யி) எசேக்.உக.யி.எ. அதி.உக.யி.க. உபா.உக.க.இ. யோச.உச.க.யி. நி.கி.யி.க.உ. (யி) அதி.உஉ.யி.அ. (யிச) மீகா.க.இ.வெளி.உ.யி.ச.ஆதி.சக.க.தானி.யி.யி.ச (யி)வெளி.க.எ. மத்.உ.உ.வெளி.உ.உ.யி.க.ஆதி.சக.யி.சங்.யி.உ. உ.உ.சாமு.அ.உ.எரே.ச.அ.ச.இ. (யி) உ.சாமு.அ.யி.ச. (யி) ஆதி.சக.யி. (உயி)யாத்.யி.எ.அ.யாத்.யி.எ.யி.ச. க.சாமு. யி.க.அ. (உச) ஆதி.யி.ச. தானி.யி.க.யி.க. - (உடு. அதி. க.) யோச.உ.க. மீகா.க.இ. அதி.க.க.யி.க. க.கொரி.யி.அ.

ருக்கையிற் சனங்கள் மோவாயின்ஸ்திரிகளுடனே விபசாரஞ்செய்யத் தொடங்கினார்கள்.—
 உ அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குக்கிட்ட பிரசாதங்களைப் புகிக்கும்படி இந்தச் சனங்களை அழைத்தார்கள்: சனங்கள் போய்ப்புகித்து அவர்களுடைய தெய்வங்களை நமஸ்காரம்பண்ணினார்கள்.—
 க இப்படி இஸரவேலர் பாகால்பேயோரைச்சார்ந்தார்கள்: அதனால் இஸரவேலர்மேல் யெகோவாவின் கோபமூண்டது.—யெகோவா மோசேயைநோக்கி, யெகோவாவின் உக்கிரகோபம் இஸரவேலரைவிட்டு நீங்கும்படி நீ சனங்களின் சகல அதிபதிகளையுஞ்சேர்த்துக்கொண்டு, அவர்களைச் சூரியனுக்கெதிராக யெகோவாவின் சந்நிதானத்திலே தூக்கிப்போடென்றார்.—
 டி மோசே இஸரவேலரின் கியாயாதிபதிகளேநோக்கி, நீங்கள் யாவரும் பாகால்பேயோரைச்சேர்ந்த உங்கள் மனிதர்களைக் கொன்றுபோடுங்களைன்றான்.
 க அதைக்குறித்து மோசேயும் இஸரவேல் சந்ததியின் சபையாரைவரும் சபையின் ஆவாசவாசலுக்குமுன்பாக அழுதுகொண்டுகிறீர்களையில், அவர்கள் சமீபத்தில் இஸரவேல்சந்ததியாரிலொருவன் ஒரு மீதியானிய ஸ்திரியைத் தன்சகோதரரிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான்.—ஆசாரியனாகிய ஆரோனின் பெளத்திரனும் எலியேசாரின் புத்திரனுமாகிய பீனிகாஸ் அதைக்கண்டபொழுது, சபையினின்றும் எழுந்து ஒரு ஈட்டியைத்தன் கையிற் பிடித்து, —இஸரவேலனாகிய அந்தமனிதனுக்குப் பின்னாகக்கூடாரத்திற் போய், இஸரவேல்புருஷனும் அந்த ஸ்திரியுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஊடுருவும்படி அவர்களைக்குத்திப்போட்டான். அப்பொழுது இஸரவேல் சந்ததியாருக்குள்ளே வாதை கின்றுபோயிற்று.—
 க அந்தவாதையினால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.
 டி யெகோவா மோசேயை நோக்கி, —நான் உன் குரோதத்தினால் இஸரவேல் சந்ததியாரை கிருமூலப்படுத்தாதுபடி, ஆசாரியனாகிய ஆரோனின் பெளத்திரனும் எலியேசாரின் புத்திரனுமாகிய பீனிகாஸ், என்னிமித்தம் அவர்களுக்குள் வைராக்கியமாயிருந்ததினால், இஸரவேல்சந்ததியார்மேலுண்டான என்னுடைய உக்கிரத்தை உமற்றினான்.—ஆகையால் சமாதானத்தைத்தரும் என உடன்படிக்கையை அவினுக்கு கொடுப்பேன்.—அவன் தன் தேவனின் பித்தம் வைராக்கியங்கொண்டு இஸரவேல்சந்ததியாருக்குப்பிராயச்சித்தஞ் செய்தபடியினாலே சித்திய ஆசாரியத்துவத்திற்குரிய உடன்படிக்கை அவனுக்கும், அவனுக்குப் பின்வரும் அவனுடைய சந்ததியா

ருக்குக் கிடைக்குமென்று சொல்லென்றார்.—
 மீதியானிய ஸ்திரியுடனேகூடக் குத்துண்டிறந் யச த இஸரவேலன், வ்மியியோனரின் பிதாவமிசத்தில்பிரபுவும் சல்லுவின் புத்திரனுமாகிய சிம்மி.—
 குத்துண்டமீதியானியஸ்திரி, மீதியானரின் பிதாவிடமிசத்தானுஞ் சனங்களுக்குத் தலைவனுமாகிய சூரின் புத்திரியான கால்பி.
 யெகோவா மோசேயைநோக்கி, —மீதியானியரில் பேயோரின் காரியத்திலும் பேயோரியினிமித்தம் வாதையுண்டானநாளிலேகுத்துண்ட அவர்கள் சகோதரியும் மீதியானிய அதிபதியின் புத்திரியுமாகிய கால்பியின் காரியத்திலும், உங்களை வஞ்சித்துச்செய்த வஞ்சனங்களினால் உங்களைக் கிலேசப்படுத்தின. படியினாலே, —நீங்கள் யாரும் அவர்களைக் கிலேசப்படுத்தி அடிக்கவேண்டாமென்றார்.

உக. அதிகாரம்.

க. சனங்களைத் தொகைப்படுத்தும்படி தேவன் கட்டளையிடல்: டிஉ. பூமியைவகுக்கும் விதி: டிஎ. லேவியவமிசமுந்தொகையும்: கக. எகிப்தினின்றும்புறப்பட்டவர்களுக்குள்ளே காலைபு, யோசவா என்பவர்கன்மாதிரம் மீந்திருத்தல்.
 அந்தவாதை தீர்ந்தபின்பு, யெகோவா மோசேயையும் ஆசாரியனாகிய ஆரோனின் புத்திரன் எலியேசாரையும் நோக்கி, —இஸரவேல்சந்ததியின் சமஸ்தசபையாரையும் அவரவர் பிதாக்களின்வமிசத்தின்படி இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட இஸரவேலரியுத்தத்திற்குப்புறப்படத்தக்கவர்களைல்லாரையுந் தொகைப்படுத்துக்களைன்றார்.—அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலியேசாரும்யெரீகோவனருகேயுள்ள யோர்தான் நதிக்கிப்புறத்திலே மோவாயின் சமனான வெளிகளில் அவர்களுடனேபேசி, —யெகோவா மோசேக்கும் எகிப்துதேசத்தை விட்டுப்புறப்பட்ட இஸரவேல்சந்ததியாருக்குக் கட்டளையிட்டிருக்கிறபடி, இருபதுவயதுமுதற்கொண்டிருக்கிறவர்களைத் தொகைப்படுத்துக்களைன்றார்கள்.
 ருபேன் இஸரவேலரின் சேஷ்டபுத்திரன்: ருபேனின் புத்திரர், ஆனோக்கியர் குடும்பத்திற்குப் பிதாவான ஆனோக்கும், பல்லுவியர்குடும்பத்திற்குப்பிதாவான பல்லுவும், —எச்சரோனியர்குடும்பத்திற்குப்பிதாவான எச்சரோனும், கர்மியர்குடும்பத்திற்குப்பிதாவான கர்மியும் என்பவர்களே; இவர்களே ருபேனின் குடும்பத்தார்: —அவர்களில் எ தொகையிடப்பட்டவர்கள் நாற்பத்துமூவாயிரத்தெழுதாற்று முப்பதுபேர்.—பல்லுவின் புத்திரர் இலியாப்.—இலியாப்பின் புத்திரர் நெருவேல், தாதான், அபிராமென்பவர்கள்: இந்தத்தாதான் அபி

(உ) யோச.உஉ.யெ. ஒசி.க.ய. யாத்.க.ய.யெ.க. க.கொரி.ய.உஉ. (ச) உபா.ச.க. யோச.உஉ.யெ. உபா.ய.க. யெ. (டி) யாத்.யெ.உக.உ. யாத்.க.உ.எ. (க) யோவே.உ.யெ. (எ) யாத்.ச.உ. (க) உபா.ச.க. க.கொரி.ய.யெ. (யக) உ.கொரி.ய.க.உ. யாத்.உ.யெ. உபா.க.உ.யெ.க. க.இரா.ய.ச.உ.உ. எசேக்.ய.க.க.யெ. செப்.க.யெ. செப்.க.யெ. (யஉ) மல்.உ.ச.யெ. (யக) யாத்.ச.யெ.யெ. அப்.உ.உ.க. ரோ.ய.உ. எபி.உ.யெ. (யடு) யோச.ய.க.உ.க. (யஎ) அதி.க.க.யெ. வெளி.உ.யெ. (யஅ) அதி.க.க.உ.—(உக. அதி. உ.) யாத்.க.யெ. (க) அதி.உ.உ.க. (டி) ஆதி.ச.க. யாத்.க.யெ. (க) அதி.யெ.க.உ.

ராமென்பவர்களே சபையிற்பேர்பெற்றவர்களாயிருந்து, பின்பு யெசு கோவாவுக்கு விரோதமாக விவாதம்பண்ணி, கோராகின் கூட்டத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்.—பூமிதன்வாயைத்திறந்து அவர்களையும் கோராகையும் விழுங்கிற்று. இரத்தக் கூட்டமிறந்தசமயத்தில் அக்கினி இருதூற்றைம்பதுபேரைப்பட்டசித்தது: இப்படியிவர்கள் ஒரு அடையாளமாறாகள்.—கோராகின் புத்திரர் மடரிக்கவில்லை.—ஷிமியோன் புத்திரருடைய குடும்பங்களாவன: நெடுமுவேலின் சந்ததியான நெடுமுவேலரென்னுங் குடும்பமும்: யாமினுடைய சந்ததியான யாமினியரென்னுங்குடும்பமும்: யாகினுடைய சந்ததியான யாகினியரென்னுங்குடும்பமும்:—சேராகினுடைய சந்ததியான சிரகியரென்னுங்குடும்பமும்: ஷவுலின் சந்ததியான ஷவுலியரென்னுங்குடும்பமுமாகிய இவைகளே.—ஷிமியோனரென்னுங்குடும்பத்தார் இருபத்திராயிரத்திருநூறுபேர்.—காத்தென்பவனுடைய புத்திரரின் குடும்பங்களாவன: சிபோனுடைய சந்ததியான சிபோனியரென்னுங்குடும்பமும்: அகியின் சந்ததியான அகியரென்னுங்குடும்பமும்: ஆனியினுடைய சந்ததியான ஆனியரென்னுங்குடும்பமும்:—ஒஸ்னியுடைய சந்ததியான ஒஸ்னியரென்னுங்குடும்பமும்: ஏரியினுடைய சந்ததியான ஏரியரென்னுங்குடும்பமும்:—அரோத்தின் சந்ததியான அரோதியரென்னுங்குடும்பமும்: அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமாகிய இவைகளே.—காத்சந்ததியாருடைய குடும்பங்கள்: அவர்களில் தொகையிடப்பட்டவர்கள் நாற்பதிரயிரத்தைஞ்நூறுபேர்.—யூதாவின் புத்திரர் ஏரும், ஒனானும்: ஏரும், ஒனானும் காலான்தேசத்திலே மரித்தார்கள்.—யூதாவின் மற்றபுத்திரரின் குடும்பங்களாவன: ஷெலாவின் சந்ததியான ஷெலானியரென்னுங்குடும்பமும்: பேரேசின் சந்ததியான பேரேசியரென்னுங்குடும்பமும்: சேராகினுடைய சந்ததியான சர்கியரென்னுங்குடும்பமுமாகிய இவைகளே.—பேரேசினுடைய புத்திரரின் குடும்பங்களாவன: எத்சரோனுடைய சந்ததியான எத்சரோனியரென்னுங்குடும்பமும்: ஆழுவின் சந்ததியான ஆழுவியரென்னுங்குடும்பமுமாகிய இவைகளே.—இவர்களே யூதாவின் குடும்பத்தார்; அவர்களின் தொகையிடப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்தைஞ்நூறுபேர்.—ஈஷ்காருடைய புத்திரரின் குடும்பங்களாவன: தோலாக்கின் சந்ததியான தோலாகியரென்னுங்குடும்பமும்: பூலாவின் சந்ததியான பூனியரென்னுங்குடும்பமும்:—யாஃபீப்பின் சந்ததியான யாஃபியரென்னுங்குடும்பமும்: ஷிம்ரோனுடைய சந்ததியான ஷிம்ரோனியரென்னுங்குடும்பமுமாகிய,—உரு இவைகளே ஈஷ்காருடைய குடும்பங்கள்: அவைகளில் தொகையிடப்பட்டவர்கள் அறுபத்துநாலாயிரத்துமுந்நூறுபேர்.—செபுலோனுடைய புத்

திரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சார்தியரென்னுங்குடும்பமும்: எலோனுடைய சந்ததியான எலோனியரென்னுங்குடும்பமும்: யகலேவின் சந்ததியான யாலேவரென்னுங்குடும்பமுமாகிய,—இவைகளே செபுலோனரென்னுங்குடும்பங்கள்: அவைகளில் தொகையிடப்பட்டவர்கள் அறுபதிரயிரத்தைஞ்நூறுபேர்.—யோசேபுடைய புத்திரராகிய மனாஷே எப்ராயீமென்பவர்களுடைய குடும்பங்களாவன:—மனாஷேயின் புத்திரருடைய குடும்பங்கள் மாகீரின் சந்ததியான மாகீரியரென்னுங்குடும்பமும்: மாகீரெற்ற கிலியாத்தின் சந்ததியான கிலியாத்தியரென்னுங்குடும்பமும்:—கிலியாத்தெற்ற ஈயே கூயசேரின் சந்ததியான ஈயேசேரியரென்னுங்குடும்பமும்: எலெக்கின் சந்ததியான எலெக்கியரென்னுங்குடும்பமும்:—அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலரென்னுங்குடும்பமும்: ஷிகேயின் சந்ததியான ஷிகேயியரென்னுங்குடும்பமும்:—ஷிமீதாவின் சந்ததியான ஷிமீதாவியரென்னுங்குடும்பமும்: எபெரின் சந்ததியான எபரியரென்னுங்குடும்பமுமானவைகளே.—எபெரின் புத்திரான சிலாப்பகாத்திற்குப் புத்திரிகளையன்றிப் புத்திரரில்லை. சிலாப்பகாத்தின் புத்திரிகளின் நாமங்களாவன: மகலான், நோவா, ஒக்லான், மில்க்கான், திரசான் என்பவைகளாம்.—இவர்களே மனாஷேயின் குடும்பத்தார்: அவர்களில் தொகையிடப்பட்டவர்கள் ஐம்பத்திராயிரத்தெழுநூறுபேர்.—எப்ராயீமுடைய புத்திரரின் குடும்பங்களாவன: இலேலாகின் சந்ததியான இலேலாகியரென்னுங்குடும்பமும்: பேகேரின் சந்ததியான பக்ரியரென்னுங்குடும்பமும்: தாகானுடைய சந்ததியான தாகானியரென்னுங்குடும்பமும்:—இலேலாகுபெற்ற ஈரானின் சந்ததியாகிய ஈரானியரென்னுங்குடும்பமுமாகிய இவைகளே.—எப்ராயீம் புத்திரருடைய குடும்பங்கள்: அவர்களில் தொகையிடப்பட்டவர்கள் முப்பத்திராயிரத்தைஞ்நூறுபேர்: இவைகளே யோசேப்பின் புத்திரருடைய குடும்பங்கள்.—பேன்யாமீனுடைய புத்திரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பெலியரென்னுங்குடும்பமும்: அஷபேலின் சந்ததியான அஷபேலியரென்னுங்குடும்பமும்: அகீராயின் சந்ததியான அகீராயியரென்னுங்குடும்பமும்:—இலாமின் சந்ததியான இலாமியரென்னுங்குடும்பமும்:—இலாமின் சந்ததியான இலாமியரென்னுங்குடும்பமும்:—பேசயலாபெற்ற ஆர்த்தின் சந்ததியான ஆர்தியரென்னுங்குடும்பமும்: நாமானுடைய சந்ததியான நாமாமியரென்னுங்குடும்பமுமாகிய இவைகளே.—பேன்யாமீன் புத்திரருடைய குடும்பங்கள்: அவர்களில் தொகையிடப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்தெழுநூறுபேர்.—தானுடைய புத்திரரின் குடும்பமாவது: ஆகாமின் சந்ததியான ஆகாமியரென்னுங்குடும்பமுமாகிய இவைகளே தானு

(ய) அதி.யசு.கூ.உ.கூ. அதி.யசு.கூ.அ. க.கொரி.யி.சு. உ.பே.தரு.உ.சு. (யக) யாத்.சு.உ.சு. (யஉ) ஆதி.சசு.யி. யாத்.சு.யி.கூ, க.நாளா.ச.உ.சு, (யகூ) ஆதி.சசு.யி.

சக டையகுடும்பம்.—ஆகாமியரென்னுங்குடும்பங்களில்தொகையிடப்பட்டவர்கள் ஆகஅறுபத்துநாலாயிரத்து நானூறுபேர்.—ஆஷேருடைய புத்திரரின் குடும்பங்களாவன: இம்னாவின்சந்ததியான இம்னியரென்னுங்குடும்பமும்: ஈஸ்வியரின் சந்ததியான ஈஸ்வியரென்னுங்குடும்பமும்: பேரியாவின் சந்ததியான பிரியரென்னுங்குடும்பமும்:—பேரியாபெற்ற ஏபெரின்சந்ததியான ஏபரியரென்னுங்குடும்பமும்: மல்கியேவின் சந்ததியான மல்கியேலரென்னுங்குடும்பமுமானவை சக கள்.—ஆஷேருடைய புத்திரிக்குச் சாராளென்று சஎ பேர்.—இவைகளே ஆஷேர்புத்திரருடைய குடும்பங்கள்: அவைகளில் தொகையிடப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.—நப்தாலியினுடைய புத்திரரின் குடும்பங்களாவன: யாக்கேவின் சந்ததியான யாசேலரென்னுங்குடும்பமும்: கூனீயின்சந்ததியான கூனீயரென்னுங்குடும்பமும்:—யேத்சேரின் சந்ததியான யேத்சேரியரென்னுங்குடும்பமும்: ஷில்லேயின் சந்ததியான ஷில்லீயரென்னுங்குடும்பமுமாகிய இவைகளே.—நப்தாலியின் குடும்பங்கள்: அவைகளில்தொகையிடப்பட்டவர்கள் நாற்பத்தெகையாயிரத்து நானூறுபேர்.—இலரவேல் சந்ததியாரில் தொகையிடப்பட்டவர்கள் ஆக ஆறுலட்சத்தோராயிரத்தொழுநூற்றுமுப்பதுபேர்.

உஉ யெகோவாமோசேயைநோக்கி.—இவர்கள் ஒரு சுதந்தரிக்கும்படி, அத்தேசம் அவர்கள்நாமத்தொசு கைக்கேற்க்படகுக்கப்படவேண்டும்.—அதிகவமிசத்தொகைக்கு அதிகசுதந்தரமும்,சொற்பவமிசத்தொகைக்கு சொற்பசுதந்தரமும் கொடுக்கவேண்டும்:அவர்களிலிடப்பட்டதொகைக்கேற்க அவரவர்களுக்குவேண்டிய சுதந்தரங்கொடுக்கப்பட்டுவது.—ஆனாலும் சீட்டுப்போட்டுத்தேசத்தைப்பங்கிடவேண்டும்; ஒவ்வொருவருந்தங்கள் தங்கள் பிதாவின்சுதந்திரங்களுக்குள்ள நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவார்கள்.—அநேகராயினும் சொற்பராயினும் சீட்டுவீழும்பிரகாரமாகவே சுதந்தரித்துக்கொள்ளவேண்டுமென்றார்.

உஉ தொகையிடப்பட்ட லேவியரென்னுங்குடும்பங்களாவன: கெர்ஷோனுடைய சந்ததியான கெர்ஷோனியரென்னுங்குடும்பமும்: கோகாதின்சந்ததியான கோகாதியரென்னுங்குடும்பமும்: மிராரியின் சந்ததியான மிராரியரென்னுங்குடும்பமும்:—லேவியினுடையமற்றக்குடும்பங்களாகிய லிப்னீயரென்னுங்குடும்பமும்:எப்ரோனியரென்னுங்குடும்பமும்: மாலியரென்னுங்குடும்பமும்: மூஷியரென்னுங்குடும்பமும்: கேராகியரென்னுங்குடும்பமுமாகிய இவைகளே.கோகாத அம்ராமும்பெற்றார்.—அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத்தென்றுபேர்; அவன் ஏ

கிப்திலே லேவிக்ருப்பிறந்த புத்திரி: அவன் அம்ராமுக்கு ஆரோனையும், மோசேயையும் அவர்களுடையசகோதரியான மிரியமையும்பெற்றார்.—ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலீயேசாரும் சுய இதாமாரும் பிறந்தார்கள்.—நாதாபும் அபியூவும் சுயெயெகோவாவின் சந்நிதியில் சாதாரண அக்கினியைக்கொண்டெவந்தபொழுதுஇறந்துபோனார்கள்.—அவர்களில் ஒருமாதத்துப்பின்னை முதலாகஉகத்தொகையிடப்பட்ட ஆண்மக்கள் இருபத்து மூவாயிரம்பேர். இலரவேல் சந்ததியாருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரங்கொடுக்கப்படாதபடியினால் அவர்கள் இலரவேல் சந்ததியாருக்குள்ளே தொகையிடப்படவில்லை.

மோசேயும் ஆசாரியனாகிய எலீயேசாரும்யெகூரீகோவினருகேயுள்ள யோர்தான் நதியோரத்திலேமோவாபின்சமனானவெளிகளில்இலரவேல் சந்ததியாரைத் தொகையிடுகிறபொழுது இருந்தவர்கள்இவர்களே.—முன்புமோசேயும்ஆசாரியனாகிய ஆரோனுக்கு சீலம்வலுந்தரத்தில்இலரவேல் சந்ததியாரைத் தொகையிட்டபொழுது, இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள்ளேயில்லை.—வலுந்தரத்திலிறந்துபோவார்களென்றுயெகோசுருவா அவர்களுக்குச்சொல்லியிருந்தார்: யெபுன்னேயின்புத்திரனாகிய காலேபும் தூனிய்புத்திரனாகிய யோசுவாவமொழிய வேறொருவரும் அவர்களில் மீந்திருக்கவில்லை.

உள. அதிகாரம்.

க. சிலாப்காத்தின்புத்திரர்சுதந்தரம்வேண்டல்:சுபூமியைச்சுதந்தரிக்கும்கட்டளை: உஉமோசேக்குத்தேவன் கட்டளையிடல்: ஸடு. மோசே தேவனைப்பிரார்த்தித்தல்: ஸஅ. மோசே இறந்தபின் அவன் கிரியையைச்செய்யும்படி யோசுவா நியமிக்கப்படல்.

யோசேப்பின் புத்திரனாகிய மனூஷேயின் குடும்பங்களில் மனூஷேயின் புத்திரன் மாகீர், அவனுடைய புத்திரனான கிலியாத்தின் பௌத்திரனும் ஏபெரின் புத்திரனுமாகிய சிலாப்காத்தின் புத்திரிகளான மகலான், நோவான், ஒக்லான், மில்க்கான், திரசாளென்பவர்கள்வந்து,—சபையினுவாசவாசவிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலீயேசாருக்கும், பிரபுகளுக்கும் சமஸ்தசபையாருக்கும் முன்பாக நின்றுகொண்டு,—எங்கள்பிதா வலுந்தரத்தில் இறந்துபோனான்; அவன் யெகோவாவுக்கு விரோதமாகக்கூடின கோராகின்கூட்டத்தாரிற் சேர்ந்தவனல்ல; அவன் தன் பாவத்தினால் மரித்தான், அவனுக்குப் புத்திரரில்லை.—எங்கள் பிதாவுக்குப் புத்திரரில்லாததினால் அவனுடையபேர் அவனுடைய வமிசத்திலில்லாதற்றுப்போகலாம். எங்கள் பிதாவுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குச்சுதந்தரந்தரவேண்டுமென்றார்கள்.—அவர்களுடைய

(உக) அதி.க.சசக. (இங்) யோசு.யெ.உக. (இடு) யோசு.யெ.உக. (இசு) யாத்.உ.க.உ. (சுக) லேவிய்.யெ.க.உ. (சஉ) அதி.கூ.கூ. அதி.க.சசக. உபா.யெ.க. யோசு.யெ.யெ.சுக. (சடு) அதி.யெ.உஅ.உக. க.கொரியெ.இ.சு. அதி.யெ.கூ.—(உஎ) அதி. க.) அதி.உச.கூ. யோசு.யெ.கூ. (க) அதி.யெ.கூ. அதி.யெ.க.உ. (ச) யோசு.யெ.ச. (இ) யாத்.யெ.யெ.யெ.கூ.

காரியத்தை மோசெயெயே கோவாவின்சந்நிதிப் படுத்தினான்.

க அப்பொழுது யெயே கோவாமோசெயேயே நோக்கி, —சிலாப்காத்தின் புத்திரிகள் சொல்வதுசரி: அவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருக்குள்ளே சுதந்தரமடையும்படி அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கவேண்டும்; அவர்கள் பிதாவின் சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவாயாக. —**அ** நீ இராவேல் சந்ததியாரே நோக்கி, ஒருவன் புத்திரனில்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் புத்திரிக்குக்கொடுக்கவேண்டும். —**அவனுக்குப் புத்திரியுமில்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்கக்கடவீர்கள்.** —**அவனுக்குச் சகோதரமில்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் பிதாவின் சகோதரருக்குக்கொடுக்கக்கடவீர்கள்.** —**அவன்பிதாவுக்குச் சகோதரமில்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வமிசத்தில் அவனுக்குக்கிட்டின ஒரு இனத்தவனுக்குக்கொடுக்கவேண்டும், அவன் அதைச் சுதந்தரித்துக்கொள்வான்: யெயே கோவா மோசெக்குக்கட்டளையிட்ட பிரகாரம் இது இராவேல் சந்ததியாருக்கு நியாயவிதிப்பிரமாணமாயிருப்பதாக வென்று சொல்லென்றார்.**

வ உ பின்னும் யெயே கோவாமோசெயேயே நோக்கி, நீ இந்த அபாரீம் மலையிலேறி நான் இராவேல் சந்ததியாருக்களித்த தேசத்தைப்பார். —**சபையார் விவாதம் பண்ணினபொழுது, சீனம்வனூந்தரத்திலிருக்கிற காதேஷிலுள்ள மேரிபாசலதீரத்தில், அவர்கள் கண்களுக்கு முன்பாக சீனம்வனூந்தரத்தில் என்னைமதியாமல், நீங்கள் என்கட்டளையை யெயே மீறினீர்கள்.** —**ஆதலால் நீ அதைப்பார்த்தபின்பு, உன்சகோதரான சீரோன் சேர்க்கப்பட்டது போலீயும் உன்சகோதரன் சேர்க்கப்படுவாயென்றார்.**

வ டி அதற்குமோசெயெயே கோவாவை நோக்கி, —**யெயே கோவாவின் சபை மேய்ப்பனில்லாதவிடையையே போலிராதபடி, —அச்சபைக்கு முன்பாகப்போக்கும்வரவுமாயிருப்பதற்கும் ஒருமனிதனைச் சருவதேகங்களின் ஆலிக்குக் தேவனாகிய யெயே கோவா, அவர்களுக்கு அதிகாரியாக ஏற்படுத்தவேண்டென்று பிரார்த்திக்க,**

வ டி யெயே கோவாமோசெயேயே நோக்கி, ஆலியைப் பெற்றிருக்கிற மனிதனும் தூனின்புத்திரனுமாகிய யெயே சவாவைத்தெரிந்து, அவன்மேல் உன்சபையைவைத்து, —**அவனை ஆசாரியனாகிய எலீயசாருக்கும் சமஸ்தசபையாருக்கும் முன்பாகநிற்கப்பண்ணி, அவர்கள் முன்னிலையில் அவனுக்குக் உய்கட்டளைகொடுத்து, —இராவேல் சந்ததியின் சம**

ஸ்தசபையாரும் அமையும்படிக்கு, உனது கனத்திலொருபாகத்தை அவன்மேலிடவாயாக. —**மே உகலும் அவன் ஆசாரியனாகிய எலீயசாருக்கு முன்பாக நிற்கவேண்டும்; அந்த ஆசாரியன் அவன் மித்தம் யெயே கோவாவின் சந்நிதானத்திலேவந்து ஊர்மென்னும் நியாயத்தினால் உசாவக்கடவன்: ஆசாரியனுடைய கட்டளையின்படி அவனும் அவனோடே எல்லா இராவேல் சந்ததியாராகிய சமஸ்தசபையாரும் போகவும், அவனுடைய கட்டளையின்படிவரவும் கடவர்கென்றார். —மோசெதனக்கு யெயே கோவா கட்டளையிட்டபடியேயாக உவாவை அழைத்துக்கொண்டு, அவனை ஆசாரியனாகிய எலீயசாருக்கும் சமஸ்தசபையாருக்கு முன்பாகநிற்கப்பண்ணி, —அவன்மேலே தன்னை உகவைத்து, மோசெயினால் யெயே கோவா கட்டளையிட்டபடியே அவனுக்குக்கட்டளைகொடுத்தான்.**

உ.அ. அதிகாரம்.

க. தகனபலிகளைக் குறித்துத் தேவனிட்ட கட்டளை: **க.** காலையிலும் மாலை யிலும் இடம்பலி: **க.** ஒய்வுநாள்களிலிடம்பலி: **யெ.** அமலாசியிலிடம்பலி: **யெ.** பங்காவிலிடம்பலி: **உக.** முதற்பலியை நிவேதிக்கிறாளிலிடம்பலி.

அன்றியும் யெயே கோவாமோசெயேயே நோக்கி, —**எனக்குச் சுகந்தவாசனையாயிருக்கும் பொருட்டு, அக்கினியிலிடம்பலியாக என்னைவேத்தியத்தையும், அதினதின் குறித்தகாலத்தில் எனக்குச்செலுத்துப்படி சாவதானமாயிருக்கென்றும், நீ இராவேல் சந்ததியாருக்குக்கட்டளையிட.**

இன்னும் நீ அவர்களை நோக்கி, நீங்கள் யெ கோவாவுக்கு அக்கினியிலே நித்திய தகனபலியாக நாடோறும் பழுதற்ற ஒரு வருஷத்து இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். —**எனவேத்தியமாக இடித்துப்பிழிந்த கால்சின் எண்ணெயிற்பிசைந்த ஒரு ஏபாவில் பத்திலொருபாகம் மெல்லியமாவுடன், —காலையிலொரு ஆட்டுக்குட்டியையும், மாலை யில் ஒரு ஆட்டுக்குட்டியையும், பலியிடவேண்டும். —யெயே கோவாவுக்கு அக்கினியிலிடப்பதும் சுகந்தபலியாகிய இந்த நித்தியதகனபலி சீனம்மலையிலே கட்டளையிடப்பட்டது. —கால்கின் பாணபலி ஒரு ஆட்டுக்குட்டிக்குரியது; அந்த இரசம் பரிசுத்தஸ்தானத்தில் யெயே கோவாவுக்குப் பாணபலியாக ஊற்றப்படக்கடவது. —காலையின் ரைவேத்தியத்திற்கும், அதின் பாணபலிக்கும் ஒப்பாகவே மாலை யில் மற்ற ஆட்டுக்குட்டியையும், யெயே கோவாவுக்குச் சுகந்தவாசனையான தகனப்பலியாகச் செலுத்தக்கடவீர்கள்.**

ஒய்வுநாளிலே குற்றமற்ற ஒரு வருஷத்து இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், எண்ணெயிற்பிசைந்த

(எ) அதி.கூஉ.உ (யெ) அதி.கூடு.உக. (யெ) அதி.கூசு.எ. உபா.கூசு.க. (யெ) உபா.கூசு.எ. யாத்.யெ.எ. (யெ) அதி.கூசு.உ. உபா.யெ.க. (யெ) அதி.யெ.உ.உ. எயி.யெ.க. (யெ) உபா.கூசு.உ. க.சாமு.அ.உ.யெ. க.இரா.உ.உ.யெ. சக.யெ.உ. மத்.கூசு.உ. (யெ) ஆதி.சக.கூ.யெ. நியா.கூ.யெ. க.சாமு.யெ.யெ.யெ.யெ. உபா.கூசு.க. (யெ) உபா.கூசு.எ. (உயெ) க.சாமு.யெ.கூ.க. உ.இரா.உ.யெ. யோசு.க.யெ.யெ. (உச) யோசு.கூ.யெ. நியா.கூ.க. க.சாமு.உக.க. யாத்.அ.கூ.யெ. யோசு.கூ.யெ. க.சாமு.உ.உ.யெ.யெ.யெ. (உக) உபா.கூ.உ.அ. — (உ.அ. அதி. உ.) லேவி.கூ.யெ. மல்.க.எ.யெ. (க) யாத்.உக.கூ.யெ. (ச) யாத்.யெ.கூ.க. லேவி.உ.க. யாத்.உக.ச.யெ. (டு) யாத்.யெ.சு. (ச) யாத்.உக.ச.உ. (எ) யாத்.உக.ச.உ.

ஒரு ஏபாவில் பத்திலிரண்டுபங்கு மெல்லியமாவின் கைவேத்தியத்தையும், அதின் பாணபலியையுஞ்செலுத்தக்கடவீர்கள்.—நித்தமும்பாணபலியுடனிடப்படுந் தகணபலியையன்றி ஒவ்வொரு ஓய்வுகளிலும்இந்தத்தகணபலியுடப்படவேண்டும்.

16 உங்கன் மாதங்களின் ஆரம்பத்தில் நீங்கள் யெகோவாவுக்குத் தகணபலியாக இரண்டு இனங்காண்களையும், ஒரு ஆட்டுக்கடாவையும், குற்றமற்ற ஒரு வருஷத்து ஏழு ஆட்டுக்குட்டிகளையும், செலுத்துவீர்களாக.—யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படுகு சுகந்த தகணபலியாய் ஒவ்வொரு காணக்காக, எண்ணெயிற் பிசைந்த ஏபாவில் பத்தில் மூன்றுபங்கு மெல்லியமாவாகிய கைவேத்தியத்தையும், ஒரு ஆட்டுக்கடாவுக்காக எண்ணெயிற் பிசைந்த ஏபாவில் பத்திலிரண்டுபங்கு மாவாகிய கைவேத்தியத்தையும்;—

17 ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்காக, எண்ணெயிற் பிசைந்த ஏபாவில் பத்திலொருபங்குமாவாகிய கைவேத்தியத்தையுஞ் செலுத்துவீர்களாக.—அவைகளுக்கேற்ற பாணபலிகள் திராட்சரசத்தில் காணக்கு அரைக்கினனும், ஆட்டுக்கடாவுக்கு ஒருகின்னில் மூன்றிலொருபங்கும், ஆட்டுக்குட்டிக்குக் கால்கின்னுமாயிருக்கவேண்டும்: இதுவருஷம்முழுவதும் மாதத்தோறும் செலுத்தவேண்டிய தகணபலி.—நித்தமும் பாணபலியுடனிடப்படுந் தகணபலியையன்றிப் பிராயச்சித்தபலியாக யெகோவாவுக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவுஞ் செலுத்தப்படக்கடவது.

18 முதல்மாதம் பதிலொன்றினமே யெகோவாவுக்குரிய பங்காக.—அந்தமாதம் பதினாந்தாந்தினத்தில் உற்சவியிருக்கும்: ஏழுநாள்வரைக்கும் புனிப்பில்லாத அப்பங்களைப்புகிக்கவேண்டும்.—

19 முதலாமாநாளிலே திருச்சபைகூடவேண்டும்; அதில் எவ்விதகிரியைகளுஞ் செய்யப்படாது.—

20 அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்குத்தகணபலியாக இரண்டு இனங்காண்களையும், ஒரு ஆட்டுக்கடாவையும், குற்றமற்ற ஒருவருஷத்து ஏழு ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்குரியகைவேத்தியங்களாக, எண்ணெயிற் பிசைந்தமெல்லியமாவில் காணக்காக ஏபாவில் பத்தில்மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக ஏபாவில் பத்திலிரண்டு பங்கையும்,—ஏழு ஆட்டுக்குட்டிகளிலொவ்வொன்றுக்கு ஏபாவில் பத்திலொருபங்கையும்,—உங்களுக்குப்பிராயச்சித்தஞ்செய்யும் பொருட்டுப் பிராயச்சித்தபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையுஞ் செலுத்தவேண்டும்.—காலையிலே நித்தமுமிடப்படுந் தகணபலியையன்றி

21 இவைகளையுஞ்செலுத்தக்கடவீர்கள்.—இந்தப்பிரகாரம் ஏழுநாள்வரைக்கும்நாடோறும் யெகோவாவுக்குச் சுகந்தவாசனையான தகணபலியைச் செலுத்தக்கடவீர்கள்: நித்தமும் பாணபலியுட

னிடப்படுந் தகணபலியையன்றி இறையுஞ் செலுத்த வேண்டும்.—ஏழுநாதினத்தில் திருச்சபைகூடவேண்டும்; அதில் எந்தக்கிரியையுஞ்செய்ய வேண்டாம்.

இன்னும் அவ்வாரத்திற்குப்பின் புதுகைவேத் தகணபலியாகிய முதற்பலத்தை நீங்கள் யெகோவாவுக்கு நிவேதிக்கும் உற்சவதினத்திலும் திருச்சபைகூடவேண்டும்; அதில் எந்தக்கிரியைகளுஞ் செய்யப்படாது:—அப்பொழுது நீங்கள் யெகோவாவுக்குச் சுகந்த தகணபலியாக இரண்டு இனங்காண்களையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவருஷத்து ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,—அவைகளுக்கேற்றகைவேத்தியமாக, எண்ணெயிற் பிசைந்தமெல்லியமாவில் ஒருகாணக்காக ஏபாவில் பத்தில் மூன்றுபங்கையும், ஒரு ஆட்டுக்கடாவுக்காக ஏபாவில் பத்திலிரண்டு பங்கையும்,—ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்காக உக ஏபாவில் பத்திலொரு பங்கையும்,—உங்களுக்குப் பிராயச்சித்தஞ் செய்யும்பொருட்டு; ஒரு வெள்ளாட்டுக் கடாவையுஞ் செலுத்த வேண்டும்:—நித்தியதகணபலியையும், அதின்கைவேத்தியத்தையும், அவைகளின் பாணபலியையுமன்றி இவைகளையுஞ் செலுத்தக்கடவீர்கள்: இவைகள் குற்றமற்றவைகளாயிருக்கவேண்டும்.

உக. அதிகாரம்.

க. எக்காள உற்சவத்திலிடும்பலி: ஏ. திருச்சபைகூடும்பொழுது இடும்பலிமுதலியவைகள்: யகூ. கூடார உற்சவகாலத்திலிடும் பலிமுதலியவைகள்.

ஏழுமாதம் முதல்தினத்திலே திருச்சபைகூடவேண்டும்; அதில் எந்தக்கிரியையுஞ் செய்ய வேண்டாம்: அதுஉங்களுக்குக்கைகாண்தொனிக் குந்தினமாயிருக்கும்.—அப்பொழுது நீங்கள் விதிப்படி யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படுகுசுகந்தபலியாக மாதத்தோறும்இந்தத்தகணபலியையும், அதின் கைவேத்தியத்தையும், தினத்தோறும்இந் தகணபலியையும், அதின் கைவேத்தியத்தையும், அவைகளுக்குரிய பாணபலிகளையுமன்றி.—யெகோவாவுக்குச் சுகந்த தகணபலியாக ஒரு இனங்காணையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், குற்றமற்ற ஒருவருஷத்து ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,—அவைகளுக்கேற்ற கைவேத்தியமாக எண்ணெயிற் பிசைந்த மெல்லியமாவிலே காணக்காக ஏபாவில் பத்தில்மூன்றுபங்கையும், ஆட்டுக்கடாவுக்காக ஏபாவில் இரண்டுபங்கையும்,—ஏழு ஆட்டுக்குட்டிகளிலொவ்வொன்றுக்காக ஏபாவில் ஒருபங்கையும்,—உங்களுக்குக்காகப் பாவப்பிராயச்சித்தஞ் செய்யும்பொருட்டு, பிராயச்சித்தபலியாக ஒருவெள்ளாட்டுக் கடாவையுஞ்செலுத்தவேண்டும்.

(16) ஏசே.சக.ச. (16) க.சாமு.உயி.16. உநாநா.உச. எஸ்ரு.கூ. ஏசா.க.யகூ.யச. ஒசி.உ.யக. கொலோ.உயச. (16) யாத்.16.உச.யி.16. உபா.யச.க. (16) லேவி.உகூ.சு. (16) யாத்.16.யச. லேவி.உகூ.எ. (16) லேவி.உஉ.உய. உபா.யசு.உக. (உரு) யாத்.16.யச. லேவி.உகூ.அ. (உச) யாத்.உகூ.யச. லேவி.உகூ.யி.16. உபா.யச.யி. அபு.உ.க. (உஎ) லேவி.உகூ.யி.16.யகூ.—(உகூ. அதி. க.) லேவி.உகூ.உச. (உ) அதி.உசு.யக. அதி.உசு.கூ. அதி.யி.16.யச.16.

யும், அதின் கைவேத்தியத்தையும், அதின் பாணபவியையும், பிராயச்சித்தப்பவியாக ஒரு வெள்ளையும்கட்டா வையுஞ் செலுத்தக்கடவீர் கூ கள்.—உங்கள் சங்கற்பங்களும், உங்கள் இஷ்டபலிகளும், உங்கள் தகனபலிகளும், உங்கள் கைவேத்தியங்களும், உங்கள் பாணபலிகளும், உங்கள் ஸ்தோத்திரபலிகளும், உங்கள் இவைகளை யன்றி, நீங்கள் உங்களுக்குக்குறிக்கப்பட்ட உற்சவங்களில் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளேயென்று சொல்லென்றார்.—
 ௪) யெகோவாமோசேக்குக் கட்டினயிட்டபடியெல்லாம் மோசே இலரவேல் சந்தியாருக்குச் சொன்னான்.

கூ. அதிகாரம்.

க. சங்கற்பங்கள் தவறாமல் நிறைவேற்றுவது அவசியமெனல்: கூ. கன்னியாசெய்யுஞ் சங்கற்பம் பிதாவினுத்தரவினால் தடை படலாமெனல்: க. மனைவிசெய்யுஞ்சங்கற்பம் புருஷனுத்தரவினார் தடைபடலாருமெனல்: கூ. விதவைசெய்யுஞ்சங்கற்பத்தின்பலனையும் பலனின்மையையுங்காட்டல்.

மோசே இலரவேல் சந்தியாருடைய வமிசத்தக்கதிபதிகளைகோக்கி, ஒருவன் யெகோவாவுக்குச் சங்கற்பம்பண்ணியாவது, யாதொருகடமைசெய்யும்படி ஆணையிட்டதன்மனைதைக்கட்டுப்படுத்தியாவதிருந்தால், அவன் சொல் தவறாமல் தன் வாக்கினாலே சொன்னபடியெல்லாஞ்செய்யக்கடவன்.

௩. தனது பிதாவீட்டிலிருக்கிற ஒரு கன்னிகை, தன் இளம்பிராயத்தில் யெகோவாவுக்குச் சங்கற்பம்பண்ணியாவது, யாதொருகடமையைச் செய்யும்பொருட்டுத்தன்மனைதைக்கட்டுப்படுத்தியாவதிருந்தால்,—அவன்செய்த சங்கற்பத்தை யும், யாதொருகடமைசெய்யும்படி தன்மனைதைக்கட்டுப்பாடுசெய்ததையும், அவளுடையபிதாக்கேட்டும் பேசாமலிருப்பானால், அவன்செய்தசகலசங்கற்பங்களும், அவன் தன்மனைதைக்கட்டுப்பாடுசெய்தகடமையும், நிறைவேற்றவேண்டும்.—

௪. அவன் செய்த சகலசங்கற்பங்களையும், யாதொருகடமைசெய்யும்படி தன்மனைதைக்கட்டுப்பாடுசெய்ததையும், அவளுடைய பிதாக்கேள்விப்பட்டபொழுது, செய்யாதபடி அவனைவிலக்கினால், அது நிறைவேற்றவேண்டுவதில்லை: அவளுடைய பிதாஅதற்குச்சம்மதியாதபடியினாலே யெகோவா அதை அவளுக்குமண்ணிப்பார்.

௫. அவன் சங்கற்பஞ்செய்யும்பொழுதாயினும், யாதொரு கடமையைச் செய்யும்படி தன் வாக்கினால் தன் மனைதைக்கட்டுப்பாடு செய்யும்பொழுதாயினும், அவளுக்குப்புருஷனிருந்தால்,—அப்பொழுது அவளுடைய புருஷன் அதைக்கேட்டநாளிலே பேசாமலிருந்தால், அவளுடைய சங்கற்பங்களும், தன்மனைதைக்கட்டுப்பாடுசெய்த

துகொண்டகடமையும், நிறைவேற்றவேண்டும்:—அவளுடைய புருஷன் அதைக்கேட்டநாளில் அவனை விலக்கினால்கில் அவன்செய்த சங்கற்பமும், அவன் தன்வாக்கினாலே மனைதைக்கட்டுப்பாடுபண்ணிக்கொண்டகடமையும், விருதாவாரும்; அப்பொழுது யெகோவா அதை அவளுக்குமண்ணிப்பார்.

விதவையாவது, தன்னப்பட்ட ஸ்திரியாவது, தன்மனைதைக்கட்டுப்பாடுசெய்யும் ஒவ்வொரு சங்கற்பமும் நிறைவேற்றவேண்டும்.—அவன் தன் புருஷனிடத்திலிருக்கையிற் சங்கற்பம்பண்ணியாயினும், யாதொரு கடமையைச் செய்யும்படி ஆணையிட்ட தன்மனைதைக்கட்டுப்பாடுசெய்தாயினுமிருக்கிறபொழுது—அவளுடைய புருஷன் அதைக்கேட்டும் அவனை விலக்காமல் பேசாமலிருந்தானால், அவன்செய்த சங்கற்பங்களையாவும், அவன் தன் மனைதைக்கட்டுப்பாடுசெய்தகடமைகளையாவும் நிறைவேற்றவேண்டும்.—அவளுடைய புருஷன் அவைகளைக்கேட்டநாளில் அவனை விலக்கினால்கில், அப்பொழுது அவன் தன் சங்கற்பங்களையும், அவன் தன்மனைதைக்கட்டுப்பாடுசெய்தகடமையையுக்குறித்துப் பேசினவாக்கு நிலைகொள்ளாது: அவளுடைய புருஷன் அதை விலக்கிப்பாடியினாலே யெகோவா அதை அவளுக்கு மண்ணிப்பார்.—ஆத்தமத்தை உபத்திரவப்படுத்தும்படியெய்யும் எந்தச்சங்கற்பத்தையாயினும், எந்த ஆணையாயினும், அவளுடையபுருஷனால் நிலைப்படுத்தவுங்கடும், விலக்கவுங்கடும்.—அவளுடையபுருஷன் ஒரு நாளும் அவளுக்குகொன்றுஞ்சொல்லானாகில், அவன் அவளுடைய சங்கற்பங்களையாவும், அவன் தன்மனைதைக்கட்டுப்படுத்தும்கடமைகளையாவும் நிலைப்படுத்துகிறான்: அவன் அதைக்கேட்டநாளிலே பேசாமலிருப்பினால் அவன் அவைகளைநிலைப்படுத்துகிறான்.—அவன் அதைக்கேட்டபின்பு விலக்கினால்கில் அவளுக்குவருக்குற்றத்தை அவனேசுமப்பான்: யெகோவாகட்டினயிட்டகாரியம் இதுவேயென்றான்.—ஸ்திரியையும், புருஷனையும், பிதாவையும், மாதாவையும், இளம்பிராயத்தில் அவன் வீட்டிலிருக்கும் அவன்புத்திரியையுக்குறித்து யெகோவாமோசேக்குவிதித்த விதிப்பிரமாணங்கள் இவைகளே.

கூ. அதிகாரம்.

க. மீதியானியரைத்தண்டித்தல்: பிவியாமைக்கொல்லல்: யூ. ஸ்திரிகளைரட்சித்ததினியித்தம்மோசே படைஞர்மேற்கோபித்தல்: யூ. அவர்கள் சுசிடெய்தல்: உடு. கொள்ளையிட்டபொருளைப்பிரித்தல்: ச. ச. சேனாபதிகள் யெகோவாவுக்குக்காணிக்கையிடல்.

பின்பு யெகோவாமோசேயைகோக்கி,—
 இலரவேல் சந்தியாரிமித்தம் மீதியானியரிடத்

(கூ) லேவி.உ.உ. நி.யி.கூ.உ. ஏசா.க.யூ.ச. லேவி.எ.யக.யூ.ச.—(கூ). அதி. க.) அதி.க.ச.யூ.ச. (உ) லேவி.உ.எ. உ.உபா.உ.க.உ.க. நியா.யக.கூ.கூ. பிர.இ.ச. லேவி.இ.ச. மத்.யூ.க. அப்.உ.க.யூ.ச. சங்.இ.உ.ய. யோபு.உ.உ.எ. சங்.உ.உ.உ. நா.கூ.க.யூ. (ச) சங்.இ.கூ.யூ. (அ) ஆதி.கூ.யூ.ச.—(கூ. அதி.)

திற்பழிவாங்குவாயாக: அதன்பின்பு உன்பிதா
 வின்சனங்களுடன் சேர்க்கப்படுவாயென்றார்.—
 ௬ மோசே சனங்களைநோக்கி, யெகோவாவின்
 மித்தம் மீதியானியரிடத்திற் பழிவாங்கும்பொ
 ருட்டு உங்களிற் சிலர் படையெடுக்கும்படி ஆ
 யத்தமாகி மீதியானியருக்கு விரோதமாய்ப்புறப்
 ௭ படக்கடவர்கள்.—இஸரவேலருடைய கோத்தி
 ரங்கள் யாவற்றிலும் ஒவ்வொருகோத்திரத்திலும்
 ஒவ்வொரு ஆயிரவரை யுத்தத்திற்கனுப்பவேண்
 ௮ டுமென்றான்.—அப்படியே இஸரவேலராகிய அ
 நேக ஆயிரவரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு
 ஒவ்வொரு ஆயிரவராகப்பன்னீராயிரம்பேர் தெ
 9 ரிந்துகொள்ளப்பட்டெயுத்தசன்னத்தமாணர்கள்.—
 ௧0 மோசே அவர்களையும், ஆசாரியனான எலீயே
 சாரின் புத்திரனாகிய பீனிகாசையும், யுத்தத்திற்
 ௧1 கு அனுப்புகையில், பரிசுத்தபாத்திரங்களுையும்,
 ஊதும்படி அவன்கையில்எக்காளங்களுயுங்கொ
 ௧2 டித்தனுப்பினான்.—யெகோவா மோசேக்குக்
 ௧3 கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியரு
 ௧4 டன் யுத்தம்பண்ணிச் சமஸ்தபுருஷரையும் கொ
 ௧5 ன்றுபோட்டார்கள்.—அவர்களைக்கொன்றதும்ன்
 ௧6 றி மீதியானியருடைய இராசாக்களாகிய எவீ,
 ௧7 ரேக்கேம், குர், ஊர், ரோபென்னும் இங்
 ௧8 கவைந்து இராசாக்களையும் கொலைசெய்தார்கள்.
 ௧9 பேயோரின் புத்திரனாகிய பிலியாமைக்கட்கத்
 ௨0 தினாலே கொன்றுபோட்டார்கள்.—அன்றியும்
 ௨1 இஸரவேல் சந்தியார் மீதியானியருடைய ஸ்தி
 ௨2 ரிகளையும், குழந்தைகளையும், சிறைப்பிடித்து அ
 ௨3 வர்களுடைய மிருகங்களுையாவையும், ஆடுகள்யா
 ௨4 வையும், மற்றை ஆஸ்திகள்யாவையும்கொள்ளை
 ௨5 யிட்டி.—அவர்கள் வசித்த பட்டணங்களைல்லா
 ௨6 வற்றையுங்கோட்டைகளைல்லாவற்றையும் அக்
 ௨7 கினியினுக்கட்டெரித்து,—தாங்கக் கொள்ளை
 ௨8 யிட்ட பொருளையும், தாங்கக் குறையாடிய ம
 ௨9 னிதரையும், மிருகங்களுயுங்கைக்கொண்டு,—
 ௩0 சிறைப்பிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்க
 ௩1 ளையும், மற்றைப்பொருள்களையும், யெரீகோவி
 ௩2 னருகேயுள்ள யோர்தான்கதிக்கு இக்கரையிலே
 ௩3 மோவாபின் சமனானவெளிகளிலுள்ள பானயத்
 ௩4 திலிருந்த மோசேயினிடத்திலும், ஆசாரியனா
 ௩5 கிய எலீயேசாரினிடத்திலும், இஸரவேல் சந்த
 ௩6 தியாராகிய சபையாரிடத்திலும், கொண்டுவந்
 ௩7 தார்கள்.

மின் ஆலோசனையினால் இஸரவேல் சந்தியார்
 யெகோவாவின் கட்டளையைமீறும்படிசெய்
 தவர்கள் இவர்களே: அதினால்வாதையெகோ
 வாவின் சபைக்கு நேரிட்டதே.—ஆதலால் யெ
 ஆண்குழந்தைகளையும், புருஷரையறிந்தஸ்திரிக
 ளையும்கொன்றுபோடுங்கள்.—புருஷரை யறியா யெ
 தஸ்திரிகள்யாவரையுமுங்களுக்காகஉயிரோடே
 வைத்துக்கொள்ளுங்கள்.—பின்புநீங்கள் ஏழுநாள் யெ
 பானயத்திற்குப் புறம்பேதங்குங்கள். சீவனை வ
 தைசெய்தும், வெட்டுண்டவர்களைப் பரிசித்தும்
 வந்த நீங்கன்யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம்
 நாளிலும் உங்களுக்கும், உங்களைச் சிறைப்பிடிச்
 கப்பட்டவர்களையும், சுசிப்படுத்துவீர்களாக.—
 அப்படியே எல்லாவஸ்திரங்களுக்கும், தோலார் உய
 செய்த கருவிகளையும், வென்னாட்டெயிர்நெச
 வையும், மரப்பாத்திரங்களுயுஞ்சத்திகரிக்கக்கட
 வீர்களென்றான்.
 ஆசாரியனாகிய எலீயேசாரும் யுத்தத்திற்குப் உச
 போய்வந்த சேனாபதிகளைநோக்கி,—அக்கினியி உஉ
 லேபோடத்தக்க பொன், வெள்ளி, பித்தளை, இ
 ரும்பு, வெள்ளியங் காரீயமென்னுமியவைகளை
 லாஞ்சுத்தமாகும்படிக்கு,—அவைகளை அக்கினி உச
 யிலே போட்டுடுகக்கடவீர்கள்; அசுசியை
 நீக்குந்தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்ப
 டவேண்டும்: அக்கினியிலே போடத்தகாதவை
 களையெல்லாந் தண்ணீரிலே சுத்தம்பண்ணக்
 கடவீர்கள்:—ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங் உச
 களைத்தொய்க்கவேண்டும்; அப்பொழுது சுசியா
 வீர்கள்; நீங்கள் பானயத்திற் பிரவேசிக்கலாம்:
 இதுவே யெகோவா மோசேக்கிட்ட கட்ட
 ளைப்பிரமாணமென்றான்.
 யெகோவா மோசேயைநோக்கி,—நீயும் ஆடு
 சாரியனாகிய எலீயேசாருஞ் சபையின் பிதாஉச
 வின் வமிச அதிபதிகளுந் கொள்ளையிடப்பட்
 டமனிதரையும் மிருகங்களுயுந் தொகைப்படுத்
 தி,—கொள்ளையிடப்பட்டதை இரண்டுபங்காகப் உச
 பகிர்ந்து, யுத்தத்திற்குப் படையெடுத்தவர்களுக்
 குஞ் சமஸ்தசபையாருக்குக் கொடுக்கக்கடவீ
 ௩8 கள்.—மேலும் யுத்தத்திற்குப்போன படைவீரரி உச
 ௩9 டத்தில் அவர்கள் பாதிப்பங்கிலே யெகோவா
 ௪0 வின்மித்தம் மனிதரிலும், மாடுகளிலும், கழுதை
 ௪1 களிலும், ஆடுகளிலும், ஐந்தாற்றிற்கு ஒருபிராணி
 ௪2 வீதமாகத் திறைவாங்கி.—யெகோவா ஐக்கு உஉச
 ௪3 யுத்தம்னைவேத்தியமாக ஆசாரியனாகிய எலீயே
 ௪4 சாருக்குக்கொடுக்கக்கடவீர்கள்.—இஸரவேல் சந்
 ௪5 தியாரின் பாதிப்பங்கிலே மனிதரிலும் மிருகங்
 ௪6 களாகிய மாடுகள் கழுதைகள் ஆடுகள் யாவற்றி
 ௪7 ளும் ஐம்பதிற்கொன்று வீதமாய்வாங்கி யெகோ
 ௪8 வாவின் ஆவாசத்தின்காவலைக்காத்துக்கொண்டி
 ௪9 ருக்கும் லேவியருக்குக்கொடுக்கவேண்டுமென்
 ௫0 னார்.—யெகோவா மோசேக்குக்கட்டளையிட்ட ௧௧
 ௫1 டபடியே மோசேயும் ஆசாரியனாகிய எலீயே

(எ) உபா.உய.யெ. நியா.உச.யெ. க.சாமு.உச.க. க.இரா.யெ.யெ.யெ. நியா.க.க.உ.௧௧. (அ) யோச.யெ.உச.
 (யெ) உபா.உய.யெ. க.சாமு.யெ.க. (யெ) அதி.உச.உ. அதி.உச.யெ. உ.பேதரு.உய.யெ. வெளி.உ.யெ. அதி.
 உச.க. (யெ) நியா.உச.யெ. (யெ) அதி.உச.உ. (உச) யோச.உச.அ. க.சாமு.கய.உச.

௩௨ சாரூட்செய்தார்கள்.—படைவீரர்கொண்டாயிட்
 டபொருளில் ஆயிரலட்சத்து எழுபத்தையாயி
 ௩௩ ரம் ஆகெனும்,—எழுபத்திராயிரம் மான்களும்.—
 ௩௪ அறுபத்தையாயிரவ் கழுதைகளும் மீந்திருந்தன
 ௩௫ வன்றி,—புருஷரை அறியாத ஸ்திரிகளிலும் முப்
 ௩௬ பத்திராயிரம் பேரிருந்தார்கள்.—யுத்தஞ்செய்யப்
 போனவர்களுக்குக்கிடைத்தபாதிப்பங்கின்தொ
 கையாதெனில் ஆடுகள்மூன்றிலட்சத்து முப்பத்
 ௩௭ தேழாயிரத்தைஞ்ஞாறு.—இந்தஆடுகளில் யெகோ
 வாவுக்குத்திறையாகவந்தவை அறுநூற்றெழுபத்
 ௩௮ தைத்து.—மான்கள் முப்பத்தாயிரம்; அவைகளில்
 யெகோவாவுக்குத் திறையாகவந்தவை எழு
 ௩௯ பத்திரான்கள்.—கழுதைகள் முப்பத்திராயிரத்தைஞ்
 ஞாறு; அவைகளில் யெகோவாவுக்குத்திறை
 ௪௦ யாய்வந்தவை அறுபத்துமூன்று.—மனிதர்கன்பதி
 னுயிரம்பேர்; அவர்களில் யெகோவாவுக்குத்
 ௪௧ திறையாய்வந்தவர்கள் முப்பத்திரண்டிபேர்.—யெ
 கோவாவுக்கு உயர்ந்தும் கைவேத்தியமாகவாங்
 கிக்கொண்ட அந்தத்திறையை மோசே தனக்கு
 யெகோவா கட்டினயிட்டபடியே ஆசாரிய
 ௪௨ னாகிய எலியேசாரிடத்தில் கொடுத்தான்.—யுத்தம்
 பண்ணினபேர்களுக்கும், இலரவேல் சந்ததியா
 ருக்கும், மோசே பாதிபாதிமாகப் பங்கிட்டப
 ௪௩ டியே,—சபையாருக்குவந்தபாதிப்பங்கு ஆடுகளி
 ல் மூன்றிலட்சத்து முப்பத்திராயிரத்தைஞ்ஞா
 ௪௪ றும்,—மான்களில் முப்பத்திராயிரமும்,—கழுதைக
 ௪௫ னில் முப்பதினாயிரத்தைஞ்ஞாறும்,—மனிதரிற் ப
 ௪௬ தினுறையிரம்பேருமாம்.—இலரவேல் சந்ததியாரு
 ௪௭ டைய பாதிப்பங்குக்குவந்த இந்த மனிதரிலும்
 யிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கொன்று வீத
 மாசவாங்கித் தனக்கு யெகோவா கட்டின
 யிட்டபடியே யெகோவா வின் ஆவாசகாவல்
 காத்திருக்கிற வேலியருக்கொடுத்தான்.
 ௪௮ பின்பு ஆயிரம்பெயருக்குத்தலைவரும் நூறுபெ
 யருக்குத்தலைவருமாகிய சேனாபதிகள் மோசேயி
 ௪௯ டத்தில்வந்து,—அவையோக்கி, உமதடியாராதி
 ய காவ்கள் எங்கள் கையின் கீழ்ப்பட்ட படை
 ௫௦ குள்ளே ஒருவருக்குறையவில்லை.—ஆதலால் யெ
 கோவாவின் சந்தியில் எங்கள் ஆத்துமத்
 திற்குப்பிராயச்சித்தஞ்செய்யும்பொருட்டு, எங்க
 ளெங்களுக்குக்கிடைத்த பொற்பணிகளாகிய க
 டகங்களையும், சரிகளையும், மோதிரங்களையும்,
 காதணிகளையும், ஆரங்களையும், யெகோவாவுக்
 குக் காணிக்கையாகக்கொண்டுவந்தோமென்றார்
 ௫௧ கள்.—அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய
 எலியேசாரும் பணிமுற்றிய சகல பொன்னொப
 ணங்களையும் அவர்களிடத்தில்வாங்கினார்கள்.—
 ௫௨ இப்படி ஆயிரம்பெயருக்குத் தலைவரானவர்களா
 ளும், நூறுபெயருக்குத் தலைவரானவர்களாலும்,
 யெகோவாவுக்குக் காணிக்கையாகக்கொடுக்
 கப்பட்ட பொன்முழுவதும் பதினாறாயிரத்தெழு

நூற்றைம்பதுவேக்கல்சிறை.—படைவீரர்கள் ஒவ்
 டொருவரும் தங்கள் தங்களுக்குக்கொண்ட
 யிட்டிருந்தார்கள்.—அப்பொழுது மோசேயும் ஆ
 சாரினாகிய எலியேசாரும் ஆயிரம்பெயருக்குத்
 தலைவரானவர்க்கையிலும் நூறுபெயருக்குத்தலை
 வரானவர்க்கையிலுமுள்ள பொண்ணை வாங்கி
 இலரவேல் சந்தியார் சிமித்தம் ரூபகக்குறியா
 கச்சபையின் ஆவாசத்தில் யெகோவாவின் சந்
 தியிற் கொண்டு வந்துவைத்தார்கள்.

௩௨. அதிகாரம்.

௧. காத்தின்கோத்திரத்தாரும் ரூபேன் கோத்தி
 ரத்தாரும் யோர்தானின் கீழ்த்திசையில் சுதந்த
 ரம் வேண்டல்: ௬. மோசே அவர்களைக்கண்டித்
 தல்: ௧௬. அவர்கள் அதற்கு உத்தரவுகூறல்: ௨௧.
 மோசே அவர்கள் யோர்த்தனையை அங்கிகரித்
 தல்: ௩௩. அவர்கள் தேசத்தைச்செய்தல்.

ரூபேன் புத்திரருக்கும் காத்திரருக்கும் ஆடு
 ௧ மான்கள் மிகவுந்திரனாயிருந்தன: அவர்கள் யா
 சேர்த்தேசத்தையும், சிலியாந்தேசத்தையும் பார்த்த
 பொழுது அவர்கள் ஆடுமான்களுக்கு உபயோக
 ௨ ஸ்தானமாயிருக்கக்கண்டார்கள்.—காத்வயிசத்தா
 ரும் ரூபேன்வயிசத்தாரும்வந்துமோசேயையும்,
 ஆசாரியனாகிய எலியேசாரையும், சபையின் அநி
 ௩ பதிகளையும்கோக்கி,—யெகோவா இலரவேல்
 சபைக்குமுன்பாக அடித்த அதரோத், தீபோன்,
 யாசேர், சிமரா, எஷ்போன், எலியாலே, உழிபாம்,
 நேபோ, பெயொன் என்னும்பட்டணங்களைச்
 ௪ சேர்ந்தநாடு, ஆடுமான்களுக்கு உபயோகமானஸ்
 தானம்.—உமதடியாருக்கு ஆடுமான்களுண்டு.—
 ௫ எங்களுக்கு தயையெய்யச் சித்தமானால், எங்
 ௬ களை யோர்தான்கதிக்கப்புகும் விடாமல் உமத
 டியாருக்கு இந்தநாட்டைத் தரவேண்டுமென்
 ௭ றார்கள்.

அப்பொழுது மோசேகாத்தந்தியாரையும், ரூ
 ௮ பேன்சந்தியாரையும்கோக்கி, உங்கள்சகோதரர்
 யுத்தத்திற்குப்போக நீங்கள் இங்கேயிருக்கவா:—
 ௯ இலரவேல்சந்தியார் தங்களுக்கு யெகோவா
 அளித்ததேசத்திற்குப்போகாதபடி நீங்கள் அவர்
 ௧ கள் இருதயத்தை மெலிவடையப்பண்ணுகிற
 ௨ தென்ன.—அந்தத்தேசத்தைப்பார்ப்பதற்குநான்
 ௩ உங்கள் பிதாக்களைச் சாதேஷ்பர்ஸீயவிவிரந்த
 ௪ னுப்பினபொழுது, அவர்களும் இப்படியேசெய்
 ௫ தார்கள்.—அவர்கள் எஸ்கோலாகிய தாழ்த்தபூமி
 ௬ மட்டும்போய் அத்தேசத்தைப்பார்த்துவந்து, இல
 ௭ ரவேல் சந்தியார்தங்களுக்கு யெகோவா அ
 ௮ னித்ததேசத்திற்குப் போகாதபடி, அவர்கள் இரு
 ௯ தயத்தை மெலிவடையப்பண்ணினார்கள்.—அநி
 ௧ ளால் யெகோவாவின் கோபமூன்,—அவர், ௧௬
 ௨ அந்நாளிலே சம்பூரணமாக எண்ணப்பின்பற்றி
 ௩ னகேனாகியனாகிய யெபுன்னேயின் புத்திரனாகிய
 ௪ காலேபும், ஊனின் புத்திரன் யோசவாவுமெயொ
 ௫ ழிய,—எகிப்தைவிட்டுவந்தவர்களில் இருபதுவ

(௫௦) யாத்.௩௧.௨௨, ௧௬. (௫௧) உபா.௨௧.௧௬. (௫௨) யாத்.௩௧.௧௬.—(௩௨. அநி. ௧.) யோச.௧௬.௨௫. உசா.மு.௨௪.
 ௫. (௩) அநி.௨௧.௨௪, ௩௪. (௮) உபா.௧.௨௨. (௯) அநி.௧௬.௨௪, ௩௬. (௧௦) அநி.௧௬.௧௬. (௧௧) அநி.௧௬.௧௬. (௧௨) அநி.௧௬.௨௪, ௩௬.
 யோச.௧௬.௨௪. (௧௩) அநி.௧௬.௨௪, ௩௬. அநி.௧௬.௨௪, ௩௬.

யதுமுதல் அதற்குமேற்பட்ட மனிதர்களொருவரும் எண்ணெச்சம்பூரணமாகப்பின்பற்றாத படியினால், ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்குந்தருவேனென்று நான் ஆணையிட்டதேசத்தைக்காண்களென்று ஆணையிட்டிருக்கிறார்.—
 ௧௩ அன்றியும், யெகோவாவின் கோபம் இலரவேலர்மேலேமூண்டது, யெகோவாதமதுசமுகத்தில்திங்குசெய்த அந்தச் சகலசந்ததியாரும் நாசமாகுமனவும் அவர்களைவனாதந்தரத்திலே நாற்பதுபதவருஷம் அலையப்பண்ணினார்.—இலரவேலர்மேலிருக்கும் யெகோவாவின் உக்கிர கோபத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படியாவமுள்ள கூட்டத்தாராய் உங்கள்பிதாக்களுக்குப்பின்னாகத்தோன்றியிருக்கிறீர்கள்.—நீங்கள் அவரைப்பின்பற்றாமல் திரும்பினால், அவரின்னும் அவர்களை வனாதந்தரத்தில் விட்டுவிடுவார்: இப்படியீங்கள் இந்தச் சகலசனங்களையும் நாசப்படுத்துவீர்களென்றான்.

௧௪ அப்பொழுது அவர்கள் அவனுக்குச்சமீபத்தில் வந்து, எங்கள் ஆமொடுகளுக்காகத்தொழுக்கீளையும், எங்கள் பிள்ளைகளுக்காகப்பட்டணங்களைவெளியும், இங்கேயுண்டாக்குவோம்.—நாங்கள் இலரவேல் சந்ததியாரை அவர்கள் தானத்திற்குக்கொண்டுபோகுமனவும் அவர்களுக்குமுனயுத்தசன்னத்தராய்நடப்போம்: எங்கள் பிள்ளைகள் இத்தேசத்தாரினியித்தம் அரணை பட்டணங்கவெளியிலே வசிக்கட்டும்.—யோர்தான்நதிக்கிப்புறத்திற் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரமுண்டானபடியினாலே, நாங்கள் அவர்களுடன்கூடயோர்தானுக்கக்கரையிலும் அதற்கப்புறத்திலுஞ் சுதந்தரம் வாங்கமாட்டோம்.—ஆதலால் இலரவேலர்யாவருந் தங்கள் தங்கள் சுதந்தரத்தைப்பெற்றுக்கொள்ளும்வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத்திரும்பவேமாட்டோமென்றார்கள்.

௧௫ அப்பொழுது மோசே அவர்களைநோக்கி, நீங்கள் இந்த வாக்கின்படியே யெகோவாவின் உச சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,—யெகோவாதம்முடைய சந்தருக்களைத்தமது முன்னின்றமதுரத்திலிடுமனவும் நீங்கள் யாவரும் அவருடையசமுகத்தில் ஆயுதபாணிகளாய் யோர்தானைக்கஉடந்துபோயிருப்பீர்களானால்,—அத்தேசம் யெகோவாவுக்கு வசப்பட்டபின்பு, நீங்கள் யெகோவாவின் சமுகத்திலும் இலரவேலரின் முன்னிலையிலுங்குற்றறியலாதவர்களாய்த் திரும்பலாம்; அதற்குப்பின்பு இந்தத்தேசம் யெகோவாவின் சமுகத்தில் உங்களுக்குச் சுதந்தரமாகும்.—நீங்கள் இப்படிச் செய்யாமற் போனால் யெகோவாவுக்கு விரோதமாய்ப்பாவஞ்செய்தீர்கள்: உங்கள் பாவம் உங்களைத்தொடரும், அசதுநிச்சயமென்றறியுங்கள்.—உங்கள் பிள்ளைகளுக்காகப்பட்டணங்களையும், உங்கள் ஆமொடுகளுக்காகத்தொழுவுங்களையுமுண்டாக்கி, உங்கள்வாக்கின்படியே செய்யுங்களென்றான்.—அதற்குக் உடுகாத்சந்ததியாரும் ரூபேன் சந்ததியாரும் மோசேயைநோக்கி, எங்கள் ஆண்டவன்கட்டளையிட்டபடியே உமதடியாராகிய நாங்கள் செய்வோம்.—எங்கள் பிள்ளைகளும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் உச ஆமொடு முதலான யிருகங்களெல்லாவற்றோடும் இங்கே கிவியாத்தின் பட்டணங்களிலிருப்பார்கள்.—உமதடியாராகிய நாங்கள் மாத்திரம்தான் எங்கள் ஆண்டவன்சொன்னபடியே ஒவ்வொருவரும் யுத்தஞ்செய்யச்சன்னத்தராய் யெகோவாவின் சமுகத்தில் யுத்தகளத்திற்குப் போவோமென்றார்கள்.—அப்பொழுது மோசே அவர்களைக்குறித்து ஆசாரியனாகிய எலீயேசாருக்கும் தூனின் புத்திரனாகிய யோசுவாவுக்கும் இலரவேல் சந்ததியாரின் கோத்திரப் பிதாக்களாகிய அதிபதிகளுக்குக்கட்டளையிட்டும்,—காத்சந்ததியா உகரும், ரூபேன் சந்ததியாரும், யெகோவாவின் சமுகத்தில் யுத்தஞ்செய்யச் சன்னத்தராய் உங்களுடன்கூட யோர்தான் நதியைக்கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்குக் கீழ்ப்பட்டபின்பு அவர்களுக்குக் கிவியாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.—உங்களுடனேகூட யுத்தஞ்செய்யச் சன்னத்தராய்க்கடந்துப் போகாதிருந்தால், அவர்கள் உங்கள் மத்தியிலே காணத்தேசத்திற் சுதந்தரமடையக்கடவர்களென்றான்.—காத்சந்ததியாரும், ரூபேன் சந்ததியாரும், உத்தரககமாய், உமதடியாராகிய நாங்கள் யெகோவா எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.—யோர்தான் நதிக்கு இக்கரையிலே நாங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளத்தக்கதாக, நாங்கள் யெகோவாவின் சமுகத்தில் யுத்தஞ்செய்யச் சன்னத்தராய்க்காணத்தேசத்திற்குப் போவோமென்றார்கள்.—இப்படியே மோசே காத்சந்ததியாருக்கும், ரூபேன் சந்ததியாருக்கும், யோசேப்பின் புத்திரனாகிய மனுவேஷயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய இராசனாகிய சீகோனுடைய ராச்சியத்தையும், பாஷானுடைய இராசனாகிய ஒகின் இராச்சியத்தையும், அவைகளைச்சேர்ந்ததேசங்களையும், அவைகளின் எல்லையைச்சுற்றிலுமுள்ள நகரங்களையுக்கொடுத்தான்.

பின்பு காத்சந்ததியார் தீபோன் அதரோத் அகசரோவோர்,—அத்தரோத் ஷோபான் யாசேர் யொக் கடுபிகா,—பேத்திம்ரு, பேதாறன் என்னுமாயு கசுடைய பட்டணங்களையும், ஆட்டுத்தொழுவுகளை யுமுண்டாக்கினார்கள்.—ரூபேன் சந்ததியார் கவெஷ்போன் எலியாலே கிரியத்தாயிம்,—பேர்கள் கவுமாற்றப்பட்ட நேபோ, பாகால்மியோன், வுபிம்மா என்பவைகளை உண்டாக்கி, தாங்கள் உண்டாக்கின பட்டணங்களுக்குவேறேநாமங்களைக்கொடுத்தார்கள்.—மனுவேஷயின் புத்திரனாகிய மா ககிரின் சந்ததியார் கிவியாத்திற்குப்போய் அதை வசப்படுத்தி, அதிலிருந்த எமோரியரைத்தரத்தி

கின்படியே செய்யுங்களென்றான்.—அதற்குக் உடுகாத்சந்ததியாரும் ரூபேன் சந்ததியாரும் மோசேயைநோக்கி, எங்கள் ஆண்டவன்கட்டளையிட்டபடியே உமதடியாராகிய நாங்கள் செய்வோம்.—எங்கள் பிள்ளைகளும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் உச ஆமொடு முதலான யிருகங்களெல்லாவற்றோடும் இங்கே கிவியாத்தின் பட்டணங்களிலிருப்பார்கள்.—உமதடியாராகிய நாங்கள் மாத்திரம்தான் எங்கள் ஆண்டவன்சொன்னபடியே ஒவ்வொருவரும் யுத்தஞ்செய்யச்சன்னத்தராய் யெகோவாவின் சமுகத்தில் யுத்தகளத்திற்குப் போவோமென்றார்கள்.—அப்பொழுது மோசே அவர்களைக்குறித்து ஆசாரியனாகிய எலீயேசாருக்கும் தூனின் புத்திரனாகிய யோசுவாவுக்கும் இலரவேல் சந்ததியாரின் கோத்திரப் பிதாக்களாகிய அதிபதிகளுக்குக்கட்டளையிட்டும்,—காத்சந்ததியா உகரும், ரூபேன் சந்ததியாரும், யெகோவாவின் சமுகத்தில் யுத்தஞ்செய்யச் சன்னத்தராய் உங்களுடன்கூட யோர்தான் நதியைக்கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்குக் கீழ்ப்பட்டபின்பு அவர்களுக்குக் கிவியாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.—உங்களுடனேகூட யுத்தஞ்செய்யச் சன்னத்தராய்க்கடந்துப் போகாதிருந்தால், அவர்கள் உங்கள் மத்தியிலே காணத்தேசத்திற் சுதந்தரமடையக்கடவர்களென்றான்.—காத்சந்ததியாரும், ரூபேன் சந்ததியாரும், உத்தரககமாய், உமதடியாராகிய நாங்கள் யெகோவா எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.—யோர்தான் நதிக்கு இக்கரையிலே நாங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக்கொள்ளத்தக்கதாக, நாங்கள் யெகோவாவின் சமுகத்தில் யுத்தஞ்செய்யச் சன்னத்தராய்க்காணத்தேசத்திற்குப் போவோமென்றார்கள்.—இப்படியே மோசே காத்சந்ததியாருக்கும், ரூபேன் சந்ததியாருக்கும், யோசேப்பின் புத்திரனாகிய மனுவேஷயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய இராசனாகிய சீகோனுடைய ராச்சியத்தையும், பாஷானுடைய இராசனாகிய ஒகின் இராச்சியத்தையும், அவைகளைச்சேர்ந்ததேசங்களையும், அவைகளின் எல்லையைச்சுற்றிலுமுள்ள நகரங்களையுக்கொடுத்தான்.

பின்பு காத்சந்ததியார் தீபோன் அதரோத் அகசரோவோர்,—அத்தரோத் ஷோபான் யாசேர் யொக் கடுபிகா,—பேத்திம்ரு, பேதாறன் என்னுமாயு கசுடைய பட்டணங்களையும், ஆட்டுத்தொழுவுகளை யுமுண்டாக்கினார்கள்.—ரூபேன் சந்ததியார் கவெஷ்போன் எலியாலே கிரியத்தாயிம்,—பேர்கள் கவுமாற்றப்பட்ட நேபோ, பாகால்மியோன், வுபிம்மா என்பவைகளை உண்டாக்கி, தாங்கள் உண்டாக்கின பட்டணங்களுக்குவேறேநாமங்களைக்கொடுத்தார்கள்.—மனுவேஷயின் புத்திரனாகிய மா ககிரின் சந்ததியார் கிவியாத்திற்குப்போய் அதை வசப்படுத்தி, அதிலிருந்த எமோரியரைத்தரத்தி

(௧௩) அதி.௧௪.௧௩,௧௪,௧௫. (௧௫) உபா.௩௫.௧௪. யோசு.௨௨.௧௩,௧௪. (௧௪) யோசு.௧௩.௨௨.௪. (௨௫) யேசு.௧.௧௪. (௨௨) உபா.௩.௨௫. யோசு.௧.௨௨. யோசு.௨௨.௪. உபா.௩.௨௫,௧௩,௧௪. (௨௬) அதி.௪.௭. அதி.௪.௧.௪. ஏசா.௩.௧.௨. (௩௬) உபா.௩.௨—௧௪. (௩௪) ஏசா.௪.௪.௪.

ஸ்) விட்டார்கள்.—அப்பொழுது மோசே கிவியாத் தை மனுவேயின் புத்திரனாகிய மாரீரின் புத்திரருக்குக்கொடுத்தான்; அவர்கள் அதிலேவசித்தார்கள்.—மனுவேயின் புத்திரனாகிய யாயீர் போய் அவர்களுடைய கிராமங்களைவசப்படுத்தி, அவைகளுக்கு யாயீரின் கிராமங்களை உண்டாக்கியபடியிட்டு ஸ்டான்.—நோபாக் போய்க் கேளுத்தையும், அதைச் சேர்ந்த கிராமங்களையும் வசப்படுத்தித்தன் சுயநாமத்தின்படி அதற்கு நோபாக்கென்று பெயரிட்டான்.

கூ. அதிகாரம்.

க. இலரவேல் சந்ததியாரின் காற்பத்திரண்டொத்திரை ஸ்தலங்களை விவரித்தல்: இய. காணியரை காசப்படுத்தக்கட்டினாயிடல்.

மோசேக்கும் ஆரோனுக்குமாதீனமாய், தங்கள் தங்கள்சேனைகளோடும் எகிப்துசேத்தினின்றும் புறப்பட்ட இலரவேல் சந்ததியாருடைய

2 பிரயாணங்களின் விபரம்.—மோசே தனக்கு யெகோவா கட்டினாயிட்டபடியே அவர்கள் புறப்பட்டபிரகாரமாக அவர்களுடைய பிரயாணவிவரத்தை எழுதினான்: அவர்கள் புறப்பட்டபடியேயுள்ள பிரயாணவிவரமாவது,—முதன்மாதத்திற் பதினைந்தாந்தினத்தில் அவர்கள் ராமேசேசை விட்டுப்புறப்பட்டார்கள்; பஷ்காவுக்கு மேற்காள் இலரவேல் சந்ததியார் எகிப்தியரெல்லாருடைய சமுக்கத்திலும்நின்று மகாவல்லபத்து

3 டன் புறப்பட்டார்கள்.—அப்பொழுது எகிப்தியர் தங்களுக்குள்ளே யெகோவா சங்கரித்த தலைப்பிள்ளைகளைல்லாரையும் அடக்கம்பண்ணினார்கள். அவர்களுடைய தேவதைகளின்மே

4 ளும் யெகோவா தண்டனைசெய்தார்.—பின் பு இலரவேல் சந்ததியார் ராமேசேசைவிட்டுப் புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே பானயமி

5 ள்கினார்கள்.—சுக்கோத்தினின்றும் புறப்பட்டு வனூத்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏதாமென்னும் பானயமிறங்கினார்கள்.—ஏதாமினின்றும் புறப்பட்டுப் பாகால் சிபோனுக்கெதிராக இருக்கிற பீய

6 கிரோத்தாருக்குத்திரும்பி மிக்கோலுக்கு எதிரே பானய மிறங்கினார்கள்.—பீயகிரோத் தூரினின்

7 றும் பிரயாணம்பண்ணிச் சமுத்திரமத்தியாய்ச் சென்று வனூத்தரத்திற்குப்போய் ஏதாமென்னும் வனத்திலே மூன்றுநாளாக நடந்து மாராவிலே

8 பானயமிறங்கினார்கள்.—மாராவைவிட்டுப்புறப்பட்டு எலீமுக்குப்போனார்கள். எலீமிலேபண்

9 ற்கினார்கள். நீருற்றுக்களும் எழுபது பேர்ந்தம ரங்கனிநுத்தன்; அங்கே பானயமிறங்கினா

10 ள்கள்.—எலீமெவிட்டுப் பிரயாணம்பண்ணிச்செ வக்கடலருகே பானயமிறங்கினார்கள்.—செக்க

11 டலைவிட்டுப் புறப்பட்டுப்போய்ச் சீன்வனத்தி லே பானயமிறங்கினார்கள்.—சீன்வனத்தினின்

றும் பிரயாணம்பண்ணித் தோப்காவிலே பானயமிறங்கினார்கள்.—தோப்காவைவிட்டுப் புறப் பட்டுப்போய் ஆலாஷிலே பானயமிறங்கினா

12 கள்.—ஆலாஷினின்றும் பிரயாணஞ்செய்து ரிவீ யச தீமிலேபானயமிறங்கினார்கள்: சனங்கள் குடிக்க

13 அங்கே சலமில்லை.—ரிவீயைவிட்டுப்புறப்பட்டு டு

14 டுப்போய்ச் சீனுவனத்திலே பானயமிறங்கி னார்கள்.—சீனுவனத்தைவிட்டுப் புறப்பட்டுப் ப

15 டுப்போய்க் கிரோத் அத்தாவாவிற்கென்று பானய மிறங்கினார்கள்.—கிரோத் அத்தாவாவைவிட்டு

16 டுப்புறப்பட்டுப்போய் அத்தேரோத்திலே பான யமிறங்கினார்கள்.—அத்தேரோத்திலேவிட்டுப் பு

17 டுப்புறப்பட்டுப்போய் ரித்தமாவிலே பானயமிறங்கி னார்கள்.—ரித்தாவைவிட்டுப் புறப்பட்டுப்போய் ம

18 கிரிம்மோன்பாரேசிலே பானயமிறங்கினார்கள்.— ரிம்மோன்பாரேசினின்றும்புறப்பட்டு லிப்பூவி

19 லே பானயமிறங்கினார்கள்.—லிப்பூவினின்றும் உக பிரயாணம்பண்ணிரிசாவிலேபானயமிறங்கினா

20 கள்.—ரிசாவைவிட்டுப் பயணஞ்செய்து கேலத்தெ தாவிலே பானயமிறங்கினார்கள்.—கேலத்தாவை

21 உக விட்டுப் புறப்பட்டுப்போய் ஷாபேர் மலையி லே பானயமிறங்கினார்கள்.—ஷாபேர் மலையி

22 லுள்ளின்றும் பிரயாணம்பண்ணி அராத்தாவிலே பான யமிறங்கினார்கள்.—அராத்தாவைவிட்டுப் புறப்

23 பட்டுப்போய் மக்கேலோத்திலே பானயமிறங் கினார்கள்.—மக்கேலோத்தைவிட்டுப் புறப்பட்டு

24 பட்டுப்போய்த்தாகாத்திலே பானயமிறங்கினார்கள்தாகாத்தினின்றும் பிரயாணஞ்செய்து தாருகி

25 லே பானயமிறங்கினார்கள்.—தாருகைவிட்டுப்பு

26 டுப்புறப்பட்டுப்போய் மிக்காவிலே பானயமிறங் கினார்கள்.—மிக்காவினின்றும் புறப்பட்டு அஷ்

27 உக மோனாவிலே பானயமிறங்கினார்கள்.—அஷ்மோ னுவைவிட்டுப்புறப்பட்டுப்போய்மோசேரோத்

28 திலே பானயமிறங்கினார்கள்.—மோசேரோத்தை கூ விட்டுப் புறப்பட்டுப்போய் பினேயாக்கனிலே

29 பானயமிறங்கினார்கள்.—பினேயாக்கனினின்றும் கூ புறப்பட்டு ஓர் அகிக்காத்திற் பானயமிறங்கினா

(ஸ்) உபா.கூ.உ. (சக) உபா.கூ.யச.—(கூ. அதி. கூ.) யாத்.யெ.கௌ. யாத்.யெ.உ. யாத்.யச.அ. (ச) யாத்.யெ. உக. யாத்.யெ.யெ. ஏசா.யக.க. வெளி.யெ.அ. (டு) யாத்.யெ.கௌ. (சு) யாத்.யக.உ.ய. (ஏ) யாத்.யச.உ.க. (அ) யாத்.யச.உ.உ. (க) யாத்.யடு.உ.எ. (யக) யாத்.யக.க. (யச) யாத்.யஎ.க. (யடு) யாத்.யக.க. (யச) அதி.யக.க.௧. (யஎ) அதி.யக.க. (யஅ) அதி.யெ.யக. (கூ) உபா.ய.க. (கடு) உபா.உ.அ. (கசு) அதி.உ.ய.க. (கௌ) அதி.உ.ய. உ.உ.க. (கஅ) உபா.கூ.உ.

இலரவேல்சந்தியார் எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்பட்ட நாற்பதாம்வருஷம் ஐந்தாம்மாதம் ௩௩ முதல்தினத்தில் மரணமடைந்தான்.—ஆரோன் ஓர்மலையிலே மரணமடைந்தபொழுது அவனுக்கு தூற்றிருப்பதுமூன்றுவயது.—அந்நாட்களிலே காணாதேசத்தின் தென்றிசையில்வாசமாயிருந்தகாணாயினுகிய அராத்தென்னும்அரசன்இலரவேல் சந்தியார் வருகிறதைக் கேள்விப்பட்டசக டான்.—ஒரென்னும்மலையைவிட்டுப் புறப்பட்டுப்போய்ச்சல்மோனாவிலே பானயமிறங்கினூர்சஉ கள்.—சல்மோனாவைவிட்டுப் புறப்பட்டுப்போய்சக பூனோனிலேபானயமிறங்கினூர்கள்.—பூனோனைவிட்டுப்புறப்பட்டுப்போய் ஒபோத்திலேபானயமிறங்கினூர்கள்.—ஒபோத்தினின்றும்பிரயாணஞ்செய்துமோவாபின் எல்லையிலுள்ள இசு அபாரீசடு மில் பானயமிறங்கினூர்கள்.—ஈமைவிட்டுப்புறப்பட்டுப்போய்த்தீபோன்காத்திலேபானயமிறங்கினூர்கள்.—தீபோன் காத்தினின்றும்புறப்பட்டுப்போய் அல்மோன்திபல்லாதாயிலேபானயமிறங்கினூர்கள்.—அல்மோன் திபல்லாதாயிமைவிட்டுப்புறப்பட்டுப்போய் நேபோவக்கெதிரான அபாசஅரீம் மலைகளில் பானயமிறங்கினூர்கள்.—அபாசரீம் மலைகளினின்றும் பிரயாணஞ்செய்து யெரீகோவினருகே யோர்தான்நதியைச் சார்ந்தமோவாபின் சமனான வெளிகளிலே பானயமிறங்கினூர்கள்.—யோர்தான்நதியைச்சார்ந்தமோவாபின் அந்தச்சமனான வெளிகளில் அவர்கள் பேத்திரீமோத்தொடங்கி ஆபெல் சீத்தீம்மட்டும் பானயமிறங்கியிருந்தார்கள்.

௫௩ யெரீகோவினருகே யோர்தான்நதியைச்சார்ந்தமோவாபின் சமனானவெளிகளில் யெகோவா கோமோசேயைநோக்கி,—நீ இலரவேல் சந்தியாரிடத்தில், நீங்கள் யோர்தான்நதியைக்கடக்கூடாது காணாதேசத்திலே சேரும்பொழுது,—அத்தேசத்தார்யாவரையும் உங்கள்முன்னின்றுநூர்த்தி, அவர்களுடைய உயர்ந்தல்தானங்கள்யாவையும் ௫௩ நிருமலமாக்கி,—தேசத்தார்களைச் சுதந்தரத்தினின்றும் நீக்கி, அங்கே வாசம்பண்ணக்கடவீர்கள்: அந்தத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு அதை உங்களுக்களித்தேன்.—உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகச்சீட்டுக்களைப்போட்டு, அத்தேசத்தைப்பங்கிட்டு, அதிகசனங்களுக்கு அதிக சுதந்தரபாகமும், சொற்பசனங்களுக்குச் சொற்பபாகமும் கொடுக்கக்கடவீர்கள்; அவர்களுக்குச்சீட்டுவியூயிடமெதுவோ அதையவரவர்பெற்றுக்கொள்ளவேண்டும்: உங்கள் பிதாக்களுடைய வயிசத்தின்படியே சு ௫௩ தந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.—நீங்கள் அத்தேசத்தார்களை உங்கள் முன்னிலையின்

முற் தூரத்திலிடாதிருப்பீர்களானால், அப்பொழுது உங்களால்சேஷமாய்விடப்பட்டவர்கள் உங்கள்கண்களுக்குக்கூடும், உங்கள்விலாக்களுக்குமுள்ளுமாயிருந்து, நீங்கள் வசிக்காதேசத்தில் உங்களைக்கிலேசப்படுத்துவார்கள்.—அன்றியும், ௫௪ நான் அவர்களுக்குச்செய்ய நினைத்ததை உங்களுக்கே செய்வெனன்று சொல்லென்றார்.

௩௪. அதிகாரம்.

௧. இலரவேல் சந்தியாருக்குப் பங்கிடப்பட்ட தேச எல்லைகளைக்குறித்தல்: ௩௪. தேசத்தைப்பங்கிடும்படிஅதிபதிகள் நாமங்களைத்தெரிவித்தல். பின்னும் யெகோவா மோசேயைநோக்கி,—நீ இலரவேல்சந்தியாரிடத்தில், நீங்கள்காணாதேசத்திலேசேரும்பொழுது காணாதேசமே அதின் எல்லைகளோடே உங்களுக்குச்சுதந்தரமாய்வரும்.—உங்கள் தென் மூலை ஏதோமோரத்திலுள்ள சீன் வனத்திலிருக்கும் கிழக்கேயுள்ள உப்புக்கடலின் அந்தமே உங்கள் தெற்கெல்லை யாகும்.—உங்களெல்லை தெற்கிலிருந்து திரும்பி அக்ரீம் மேடுகளின்வழியாய் சீன்வனம்வரையிற் செல்லும், அங்கேயிருந்து அச்சுதந்தரம், அங்கேயிருந்து அஸ்மோனுக்குஞ்சேரும், அஸ்மோனிலிருந்து எகிப்தின் நதிவரைக்குஞ்சுற்றிப்போய்க் கடலில்முடியும்.—மேற்றிசைக்குப்பெருஞ்சமுத்திரமே உங்களுக்கெல்லை: அதுவேஉங்களுக்கு மேற்குப்புறமான எல்லையிருக்கின்றது.—உங்களுக்கு வடதிசை எல்லை பெருஞ்சமுத்திரத்தொடங்கிஒரென்னும்மலைக்குநேராய்அமாத்தினெல்லைபரியந்தமாயிருக்கும்:—அதினின்றும்சேதாத்வரைக்குஞ்செல்லும் அந்தஎல்லை சிப்ரோன்பரியந்தம்போய் அச்சரேனனில்முடிவுபெறும்:—அதுவேஉங்களுக்குவடப்புறத்து எல்லை.—உங்களுக்குக்கீழ்த்திசையெல்லை அச்சரேனனிலிருந்து வுபாம்பரியந்தமும் வுபாமியிலிருந்து,—அயினுக்குக்கீழ்த்திசையிலுள்ள சிப்லாபரியந்தமும்; அதுமுதல் கின்னேரேக்கடல்பரியந்தமும்,—அதின் கீழ்க்கரை யோர்தான்நதியியந்தமும்போய் உப்புக்கடலில் முடிவுபெறும். இந்தச்சுற்றெல்லைகளையுடைய இடமே உங்களுக்குத்தேசமாயிருப்பதாகவென்று அவர்களுக்குக் கட்டளையிடுவாயாக என்றார்.—அப்பொழுது ௩௬ மோசே இலரவேல்சந்தியாருடனே, தங்கள் பிதாக்களுடைய வயிசத்தின்படி ரூபேன்சந்தியாரும், தங்கள்பிதாக்களுடைய வயிசத்தின்படி காத்தந்தியாரும், தங்கள் தங்கள் சுதந்தரத்தைப்பெற்றுக்கொண்டார்கள்.—இந்த இரண்டரைக் ௩௪ கோத்திரத்தாரும், சூரியோதயதிசையாகிய கிழக்கே யெரீகோவினருகேயுள்ள யோர்தான்நதிக்கிப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்

(சய) அதி.உக. (சக) அதி.உக.ச. (சக) அதி.உக.ய. (சச) அதி.உக.யக. (சடு) அதி.௩௨.௩௪. (சக) எரே.சஅ. ௨௨. (சஎ) அதி.உக.௨ய. (சஅ) அதி.௨௨.க. (சக) அதி.௨௫.க. (௫க) உபா.எ.க.௨. யோச.௩.யெ. (௫௨) யாத. ௨௩.௨௪.௩௩. யோச.யக.ய௨. நியா.௨.௨. (௫ச) அதி.௨௪.௫௩.௫௪.௫௫. (௫௫) யோச.௨௩.ய௩. நியா.௨.௩. எசேக். ௨௪.௨௪.—(௩௪. அதி. ௨.) ஆதி.யெ.அ. உபா.க.எ.(௩)யோச.யடு.க. ஆதி.யெ.ச. யோச.யடு.௨. (ச) யோச.யடு.௩. அதி.ய௩.௨௧. யோச.யடு.௩.ச. அதி.யடு.யஅ. யோச.யடு.ச.சஎ.க.இரா.அ.ச.௫.எசா.௨எ.ய௨. (எ) அதி.௩௩.௩௪. அதி. ய௩.௨௧. (அ) எசேக்.சஎ.யெ. எசேக்.சஎ.யெ.(யக) ௨.இரா.௨௩.௩௩. உபா.௩.யெ. மத்.யெ.௩௪.(ய௩)யோச.யெ.௨.௩.

வடு கொண்டார்கள்.—ஆதலால் ஒன்பதரைக்கோத்திரத்தாராகிய உங்களுக்கு அளிக்கும்படி யெகோவா கட்டளையிட்ட இத்தத்தேசத்தை, நீங்கள் சீட்டுப்போட்டுச் சந்தநரித்துக்கொள்ளவேண்டுமென்று சொல்லிக்கட்டளையிட்டான்.

வக மேலும் யெகோவா மோசேயைநோக்கி, -யெ உங்களுக்குத்தேசத்தைப்பங்கிட்டுத்தரும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எவீயேசா வஅரும், தானின்புத்திரனாகிய யோசுவாவுமே.—அன்றியும், தேசத்தைப்பங்கிடும்படி ஒவ்வொருகோத்திரத்திலும் ஒவ்வொரு அதிபதியையும் தெரிந்து வக கொள்ளுங்கள்.—அந்தமனிதருடைய நாமங்களாவன: யூதாக்கோத்திரத்திற்கு, யெபுன்னேயின் புத்திரனாகிய காலேபும்;—ஷிமீயோன் சந்ததியாரின் கோத்திரத்திற்கு, அம்மியூத்தின் புத்திரனாகிய ஷிமுமேலும்;—பென்யாமின் கோத்திரத்திற்கு, கில்உலோனுடைய புத்திரனாகிய எவீதாதும்;—தாண் சந்ததியாரின் கோத்திரத்திற்கு, யோவக்வியின் புத்திரனாகிய புகீயென்னும் அதிபதியும்;—யோசேப்பின் புத்திரனாகிய மனாஷேயினுடைய சந்ததியாரின் கோத்திரத்திற்கு, எபோத்தின் புத்திரனாகிய அன்னியலென்னும் அதிபதியும்;—எப்ராயீம் சந்ததியாரின் கோத்திரத்திற்கு, ஷிப்தானுடைய புத்திரனாகிய கேமுவேலென்னும் அதிபதியும்;—செபுலோன் சந்ததியாரின் கோத்திரத்திற்கு, பருனாகின் புத்திரனாகிய இலீத்சாபானென்னும் அதிபதியும்;—ஈஷுகார் சந்ததியாரின் கோத்திரத்திற்கு, அத்தானின் புத்திரனாகிய பாலத்தியேலென்உஎன்னும் அதிபதியும்;—ஆஷேர் சந்ததியாரின் கோத்திரத்திற்கு, ஷெலோமியின் புத்திரனாகிய அகியூயுத்தென்னும் அதிபதியும்;—நப்தாலி சந்ததியாரின் கோத்திரத்திற்கு, அம்மியூத்தின் புத்திரனாகிய பிதாகேலென்னும் அதிபதியுமேயென்உகருன்.—கானுன்தேசத்தில் இலரவேல் சந்ததியாருக்குச் சந்தநரங்களைப்பங்கிட்டுக்கொடுக்கிறதற்கு யெகோவா கட்டளையிட்டவர்கள் இவர்களே.

௩௫. அதிகாரம்.

க. லேவியரின் நகரங்களுக்கும், பேட்டைகளுக்கும், அடைக்கல நகரங்களையும் குறித்தல்: க. கொலைபாதகரை விடுதலையாக்கலாகாதென விலக்கல்.

யெரீகோவினருகேயோந்தான் நதியைச்சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளில் யெகோவா மோசேயைநோக்கி, —நீ இலரவேல் சந்ததியாரிடத்தில், நீங்கள் சந்தநரிக்குஞ்சு சந்தநரத்திலே லேவியர் வசிக்கும்படி அவர்களுக்குப் பட்டணங்களுக்கும் அந்தப்பட்டணங்களைச் சூழ்ந்திருக்கும் பேட்டைகளையும் கொடுக்கவேண்டும்.—அந்தப்பட்டணங்கள் அவர்கள் வசிப்பதற்கும், அவைகளின் பேட்டைகள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்கள் ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருகங்களுக்கு மிருக்கவேண்டும்.—நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களைச் சேர்ந்த பேட்டைகள், பட்டணத்தின்மீதுள்ள தொடங்கி வெளியிலே சற்றிவர ஆயிரமுழ மளவு விசாலங்கொண்டிருக்கவேண்டும்.—இன்னும் நீங்கள் அவர்கள் பட்டணத்திற்கும் பேட்டைகளாக, பட்டணத்தின் வெளிப்புறத்தொடங்கிக்கிழக்கே இரண்டாயிரமுழமுந் தெற்கே இரண்டாயிர முழமுமும் மேற்கே இரண்டாயிர முழமுமும் வடக்கேயிரண்டாயிரமுழமுமும் அளந்துவிடக்கடவீர்கள், அவர்கள் பட்டணம் இதற்குமத்தியிலிருக்கவேண்டும்.—கொலை செய்தவன் தப்பிப்போயிருக்கும்பொருட்டு ஆறு நகரங்களை, நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களுக்குள்ளே அடைக்கல நகரங்களாக ஏற்படுத்தவேண்டும்; அவைகளையல்லாமல் இன்னும் நார்பத்திரண்டு பட்டணங்களை அவர்களுக்குக் கட்டிக்கொடுக்க வேண்டும்.—நீங்கள் லேவியருக்குக் கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நார்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளின் பேட்டைகளுமே.—நீங்கள் இலரவேல் சந்ததியாருடைய சந்தநரத்தில் அந்தப் பட்டணங்களைக் கொடுக்கும்பொழுது, அதிகமானவர்களிடத்தில் அதிகமுஞ் சொற்பமானவர்களிடத்தில் சொற்பமுங் கொடுக்கவேண்டும். ஒவ்வொருவருந் தாங்கள் தாங்கள் சந்தநரித்துக்கொண்ட சந்தநரத்தின்படியே லேவியருக்குத்தங்கள் தங்கள் பட்டணங்களைக் கொடுக்கக்கடவர்களென்று சொல்லிக் கட்டளையிடவொயாகவென்றார்.

பின்னும் யெகோவா மோசேயைநோக்கி, —நீ இலரவேல் சந்ததியாரிடத்தில், நீங்கள்தான் தானைக்கடந்து கானுன்தேசத்திற்கு பிரவேசித்தபொழுது, —அறியாமல் ஒருவனைக்கொன்றவன் தப்பிப்போயிருக்கும்படி அடைக்கல நகரங்களாகச் சில நகரங்களை ஏற்படுத்தவேண்டும்.—கொலை செய்தவன் விசாரிக்கப்படச் சபையின் சமூகத்தில் வந்துநிற்க, முன்னிறந்துபோகாமல் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கல நகரங்களாயிருக்கும்.—நீங்கள் கொடுக்கும் பட்டணங்களுக்குள்ளே, ஆறு அடைக்கல நகரங்களாயிருக்கவேண்டும்.—அடைக்கல நகரங்களில் மூன்று நகரங்கள் யோந்தான் நதிக்கிப்புறத்திலும் மூன்று நகரங்கள் கானுன்தேசத்திலும் கொடுக்கவேண்டும்.—அறியாமல் ஒருவனைக்கொன்றவனெவனொரு அவன் தப்பிப்போயிருக்கும்படி இவ்வாறு நகரங்களும் இலரவேல் சந்ததியாருக்கும், அவர்களுக்குள்ளே தங்கும்பிரவாசிக்கும், பரதேசிற்கும், அடைக்கல நகரங்களாயிருக்கவேண்டும்.—ஒருவன் இருப்பாயுத்தந்தினால் ஒருவனை அடிக்க அவனிறந்துபோனால், இவன் கொலை

(வடு) யோசு. ௨௪. ௨. (யெ) யோசு. ௨௪. ௧. (யஅ) அதி. ௧. ௪. ௧௨. —(௩௫. அதி. ௨.) யோசு. ௨௪. ௩. ௪. எசேக். ௪. ௫. (க) உபா. ௪. ௪. ௬ யோசு. ௨. ௨. ௨. ௨. ௨. ௨. (எ) யோசு. ௨. ௧. ௪. ௧. (அ) யோசு. ௨. ௧. ௬. (ய) உபா. ௨. ௨. ௨. ௨. ௨. ௨. (ய) யாத். ௨. ௧. ௨. ௧. (ய) உபா. ௨. ௧. ௧. (ய) உபா. ௪. ௪. ௬. யோசு. ௨. ௨. ௨. (ய) அதி. ௨. ௨. ௨. ௨. (ய) யாத். ௨. ௧. ௨. ௨. ௨. ௨.

பாதகன்: இந்தக் கொலைபாதகன் கொலைசெய்ய யெயப்படவேண்டும்.—ஒருவன் கையிலொரு கல்லை யெடுத்துச்சாவத்தக்கதாக ஒருவன்மேலெறிய அவன் இறந்துபோனால், இவன்கொலைபாதகன்: இந்தக் கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டுக.—ஒருவன் கையிலொருமர ஆயுதத்தை எடுத்துச்சாவத்தக்கதாக ஒருவனையடிக்க, அவன் இறந்துபோனால், இவன் கொலைபாதகன்: இந்தக் கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டுக வேண்டும்.—பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்: அவனைக்கண்ட உயிர் மாத்திரத்தில் அவனைக்கொன்றுபோடலாம்.—ஒருவன் குரோதத்தால் ஒருவனைவிழுத்தள்ளினதினாலாயினும், பதுங்கியிருந்து அவன் சாவத்தக்கதாக யாதொன்றினால் அவனைஎறிந்ததினாலாயினும், —உக அவனைப்பகைத்துத் தன்கையினால் அடித்ததினாலாயினும், அவன் இறந்துபோனால், அடித்தவன் கொலைபாதகன்: ஆதலால் கொலைசெய்யப்படவேண்டுக: பழிவாங்குகிறவன் இந்தக்கொலைபாதகனைக் கண்டமாத்திரத்திலே கொல்லவேண்டும்.—ஒருவன் பகையில்லாமற் சடிதியில் ஒருவனைத்தள்ளிவிழுத்தினதினாலாயினும், பதுங்கியிராமல் ஒரு ஆயுதத்தை அவன்மேற்பட எறிந்ததினாலாயினும், —அவனுக்குப் பகைவராய்த் தீங்குசெய்ய நினையாமல் கொன்றுபோடத்தக்க ஒருகல்லினால் அவனைக்காணாமலெறிய, அது அவன்மேற்பட்டதினாலாயினும் அவனிறந்துபோகாது, —அப்பொழுது கொலைசெய்தவனையும், இரத்தப்பழிவாங்குகிறவனையும், சபையார் இந்த உடு நியாயப்படிவசாரித்து, —கொலைசெய்தவனை இரத்தப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத்தப்புவித்து, அவன் தப்பிப்போயிருந்த அடைக்கல நகரத்திற்குத் திரும்பிப்போகும்படிசெய்யக்கடவர்கள். பரிசுத்ததைலத்தினால் அபிஷேகம்மெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமளவும் அஉகவன் அதிலேயிருக்கக்கடவன்.—பின்பு கொலைசெய்தவன் தான்தப்பிப்போயிருக்கிற அடைக்கல நகரத்தின் எல்லையைவிட்டுப் புறப்படுமப்பொருது, —இரத்தப் பழிவாங்குகிறவன் அந்தக்கொலைபாதகனை அவனுடைய அடைக்கல நகரத்திற்குவெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழியில்லை.—பிரதான ஆசாரியன் மரணமடையுமளவுக்கொலைபாதகன் அடைக்கலநகரத்திலேயிருக்கவேண்டும்; அவன் அந்தப்பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு தன்சுதந்தரமானபூமிக்குத்திரும்பிப்போகலாம்.—உக இவைகளே உங்கள் வாசஸ்தலங்கள் எல்லாவற்றிலும் உங்கள் தலைமுறைத்தோறும் உங்களுக்கு நியாயப்பிரமாணத்தின் விதியாயிருக்கவேண்டும். கூடி எவனொருவன் ஒருமனிதனைக்கொன்றால், அப்

பொழுதுசாட்சிகளுடையவாக்குமுலத்தின்படியே அந்தக்கொலைபாதகனைக்கொலைசெய்யக்கடவர்கள்: ஒரேசாட்சியைக்கொண்டுமாதிரம் ஒரு மனிதனைச்சாகும்படி தீர்க்கலாகாது.—மரணம் கூடவைத்தற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலைபாதகனிடத்தில் பிராணனைமீட்கும்பொருளை வாங்கலாகாது: அவன்கொலைசெய்யப்படவேண்டுக.—மேலுந் தனக்கடைக்கலமான நகரத்தில் தப்பிப்போயிருக்கிறவன், ஆசாரியன் மரணமடைகிறதற்குமுன்னே தன் பூமிக்குத்திரும்பிவரும்படிக்கு அவனிடத்தில்மீட்கும்பொருளை வாங்கலாகாது.—இவ்வண்ணமே நீங்களிருக்குந் தேசத்தை அசுசிப்படுத்தவேண்டாம்: இரத்தம்அத்தேசத்தையும் அசுசிப்படுத்துமே: அன்றியும், இரத்தஞ்சிந்தினவனுடைய இரத்தத்தினாலொழியவேறென்றினாலுந் தேசத்திற்குப் பிராயச்சித்தமில்லை.—நீங்கள்வசிக்கும் என்வாசஸ்தலமாகிய தேசத்தை அசுசிப்படுத்த வேண்டாம். யெகோவாவாகிய நான் இலரவேல்சந்ததியார்மத்தியிலே வாசமாயிருக்கிறேன் என்றுசொல்லென்றார்.

௩௬. அதிகாரம்.

க. சிலாப்காத்தின் புத்திரிகளுக்குச் சுதந்தரங்குறித்தல்: இ. வமிசசுதந்தரங்காக்கும்படி வமிசத்தாருக்குள் விவாகஞ்செய்யநிரூபித்தல்: ல. நியமித்த பிரமாணத்தின்படி அவர்கள்செய்தல். பின்பு யோசேப்பின் புத்திரருடைய வமிசத்தாரில்மறவேடியின் பௌத்திரனும் மாரீரின்புத்திரனுமாகிய கிவியாத்தின்புத்திரரின் பிதாவின்வமிச அபிபதிகன்மோசேக்கும், இலரவேல்சந்ததியாரின்பிதாவின்வமிச அபிபதிகளுக்கும் முன்பாகவந்து;—சீட்டுபோட்டு, தேசத்தை இலரவேல்சந்ததியாருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்கு யெகோவாகட்டளையிட்டாரே; அன்றியும், எங்கள் சகோதரானகிய சிலாப்காத்தின் சுதந்தரத்தை அவன் புத்திரிகளுக்குக்கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்கு யெகோவாவின்ஹக்கட்டளையிடப்பட்டதே;—ஆதலால் அவர்கள் இலரவேல்சந்ததியாருடைய கனொருகோத்திரத்தின் புத்திரருக்கும் மனைவிகளானால், அந்தப்புத்திரிகளுடையசுதந்தரம் எங்கள்பிதாக்களுடைய சுதந்தரத்தினின்றும் நீங்கி அவர்களுட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடேசேரும்: இப்படி எங்கள் சுதந்தரத்துச்சீட்டினால் விழுந்தபங்கிவிராமல் அற்றுப்போகுமே;—இலரவேல்சந்ததியாருக்கு யோபேலென்னும் மகோற்சவம்வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்களுட்பட்ட கோத்திரத்தின் சுதந்தரத்தோடேசேரும்: இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்தினின்றும் நீங்கிப்போகுமெயன்றார்கள்.

(யுக) வச.உக.உச.உஎ. யோச.உய.உடு.(உய)ஆதி.ச.அ. உசாமு.கூ.உஎ. க.இரா.உ.கூ.கூ. யாத்.உக.யெ. (உஉ) யாத்.உக.யக. (உச) யோச.உ.யக. (உடு) யோச.உய.க. யாத்.உக.எ. (உஎ) யாத்.உஉ.உ. (உக)அதி.உஎ.யக.(கூ) உபா.யெ.க. மத்.ய.யச. உ.உகா.யுக. எ.பி.ய.உஅ. (கூ) மீகா.ச.யக.ஆதி.க.க. (கச) லேவிய.ய.அ.உடு. உபா.உக.உக. யாத்.உக.சடு.சக.—(௩௬) அதி. க.) அதி.உச.உக. (உ) அதி.உக.டுடு. யோச.யெ.க. அதி.உஎ.எ. யோச.யெ.க.ச. (ச) லேவிய.உடு.ய.

இ அப்பொழுது மோசே யெகோவாவின் கட்டளைப்படியே இஸரவேல்சந்ததியாரிடத்தில் யோசேப்பின் புத்திரருடைய கோத்திரத்தார் சொல்லுவதுசரி,—ஆதலாற் சிலாப்காத்தின்புத்திரிகள் தங்களுக்கிஷ்டமானவர்களை விவாகஞ் செய்யலாம்; ஆயினுந் தங்கள் பிதாவின் கோத்திரவயிசத்தாரில்மாத்திரம் விவாகஞ்செய்யவேண்டும்;—இப்படியே இஸரவேல்சந்ததியாருடைய சுதந்தரம் ஒருகோத்திரத்தைவிட்டு மற்றொரு கோத்திரத்திற்போகாதிருக்கும்; இஸரவேல்சந்ததியார் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களின் கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும்.—இஸரவேல் சந்ததியாரில் அவரவர்தங்கள் தங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்தை அனுபவிக்கும்படி இஸரவேல் சந்ததியாருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரமடைந்திருக்கிற எந்தப்புத்திரியும், தன் பிதாவின் கோத்திரவயிசத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும்.—இஸரவேல்சந்ததியாருடைய கோத்திரம்

யாவுந் தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்க வேண்டியபடியால், சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு மற்றொரு கோத்திரத்தைச்சேரக்கூடாதென்று யெகோவா கட்டளையிட்டிருக்கிறாரென்றான்.

யெகோவா மோசேக்குக்கட்டளையிட்டபடியே சிலாப்காத்தின் புத்திரிகள் செய்தார்கள்.—சிலாப்காத்தின்புத்திரிகளாகிய மக்லான், திர்சான், யெக்லான், பில்க்கான், நோவான் என்பவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடையபுத்திரரை விவாகம்பண்ணினார்கள்.—யோசேப்பின்புத்திரனாகிய யெமனாஷே புத்திரரின் வயிசத்தாரைவிவாகம்பண்ணினபடியால் அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வயிசமான கோத்திரத்தோடேயிருந்தது.—யெரீகொலூரினருகேயார்தான் நதிக் யுகிப்புறத்திலுள்ள மோவாபின் சமனானவெளிகளில் யெகோவாமோசேயைக்கொண்டு இஸரவேல்சந்ததியாருக்கு விதித்த கட்டளைகளும் நியாயப்பிரமாணங்களும் இவைகளே.

(எ) க.இரா.உக.கூ. (அ) க.நாளா.உக.உஉ. (யகூ) அதி.கூ.இயி.

உபாகமம்.

க. அதிகாரம்.

க யாத்திரையின் நாற்பதாம்வருஷத்தில் இஸரவேலருக்கு மோசே, நடந்தசங்கதிகளை யெடுத்துக்காட்டல்: ஈ. தேவன் பண்ணினவாக்குத்தத்தம்: ஐ. அதிபதிகளை ஏற்படுத்தல்: ஐ. வேவுகாரரையனுப்பல்: ஈ. அவர்கள் அவசவாசத்தினியித்தம் தேவன் கோபித்தல்.

சேயீர்மலையின்வழியாய் ஒரேபுக்குப் பதினொருநாட்பிரயாணதூரத்திலுள்ள காதேஷ்பர்னீய் விலிருந்து,—குப்புக்கு எதிராகவும், பாரனுக்குந் தோபேலுக்கும் லாபானுக்கும் அத்தேசேரோத்துக்கும் தீசாகாபுக்குமிடையாகவுமிருக்கிற யோர்தான் நதிக்கிக்கரையான வனத்தின் சமபூமியிலே மோசே இஸரவேலர் அனைவரையும் நோக்கிச்சொல்லிய வசனங்களாவன:—எஷ்போனில் வாசம்பண்ணிய எமோரியரின் இராசனாகிய சேகோணயும், எதரேயினருகே அஸ்தாரோத்தில்வாசம்பண்ணிய ஒரு என்னும் பாஷானுடைய இராசனையும் மோசே கொன்றபின்பு,—நாற்பதாம் வருஷம் பதினேராம் மாதம் முதல் தினத்தில், மோசே இஸரவேல் சந்ததியாருக்குச்சொல்லும் படிதனக்கு யெகோவா விதித்தயாவையும் அவர்களுக்குச்சொன்னான்.—அவன் யோர்தான் நதிக்கிப்புறத்திலுள்ள மோவாபின் தேசத்தில் இந்தப்பிரமாணத்தை விபரிக்கத்தொடங்கி, ஈ ஒரேபிலே நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மையோக்கி, இந்தமலையில் நீங்கள் வெகுநாந்தங்கினீர்கள்.—நீங்கள் திரும்பிப் பிரயாணமாய்ப்புறப்பட்டு, எமோரியரின்மலைக்கும் அதைச் சேர்ந்த சமபூமியிலும் குன்றுகளிலும் தாழ்ந்தபூமிகளிலும் தெற்கிலும் கடலோரத்திலும் இருக்கிற காணான் தேசத்திற்கும், விபானேனுக்கும் பிருத்தென்னும்பெரியநதிவரைக்கும்போங்கள்.—பாருங்கள், இத்தேசத்தை உங்களுக்கு ஒப்பித்தேன்: நீங்கள்போய் யெகோவா உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப்பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் அளிப்பேனென்று ஆணையிட்ட அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்களென்றார்.

க அக்காலத்தில் நானுங்களைநோக்கி, தனியே உங்கள் பாரத்தைச் சிக்கமுடியாது,—உங்கள்

தேவனாகிய யெகோவா உங்களைவர்த்திக்கப்பண்ணினார், இந்நாளில் நீங்கள் வாணத்துநட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்களே.—நீங்கள் ஆயிரம்மடங்கு அதிகமாகும்பொருட்டுத்தாமுங்களுக்குச் சொல்லியபடியே உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய யெகோவா உங்களை ஆஜீர்வதிக்கக்கடவர்.—உங்களால்வரும் வருஷத்தையும், பாரத்தையும், உங்கள் விவாதத்தையும் நான்தனியேசகிப்பதெப்படி.—உங்களுக்கு ஐ. அதிபதிகளாக ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் பேர்பெற்றபுத்தியும் விவேகமுமுள்ளமனிதரைத்தெரிந்துகொள்ளுங்கொன்று நான்சொல்லல்:—நீங்கள் எனக்குத்தரமாக, கீர்யசொன்னகாரியஞ்செய்வது உத்தமந்தானென்றீர்கள்.—அதனால் பேர்பெற்றபுத்தியுள்ளவர்களாயிருந்த உங்கள் வமிசத்திபதிகளைத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்கதிபதிகளாகவும் நூறுபேருக்கதிபதிகளாகவும் ஐம்பதுபேருக்கதிபதிகளாகவும் பத்துப்பேருக்கதிபதிகளாகவும் உங்கள் வமிசத்தில் மற்றை அதிபதிகளாகவும் ஏற்படுத்தினேன்.—அக்காலத்தில் நானுங்கள் நியாய ஐ. கதிபதிகளைநோக்கி, நீங்களுங்கள் சகோதரரின்காரியங்களைக்கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில்தங்கும்பரதேசிக்கும், நீதிப்படி தீர்ப்புச்செய்யுங்கள்.—நியாயத்திலே நீங்கள் முகம்பாராமல், பெரியவனுக்குஞ்சிறியவனுக்குச் சமமாய்ச்செலிக்கொடுப்பீர்களாக; நீங்கள் செய்யுந்தீர்ப்புத் தேவனுடைய து: ஆதலால் மனிதனுடைய முகத்துக்குப்பயப்படாதிருங்கள்; உங்களுக்குக் கடினமாயிருக்குங்காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள், அதை நான் கேட்பேனென்றுசொல்லி,—நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்தில் உங்களுக்குக்கட்டளையிட்டேன்.

நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குவிதித்தபடி நாம் ஒரேபில்நின்று புறப்பட்டுப்பிரயாணமாய்ப்போய், எமோரியரின் மலைக்குச் சமீபமாய் நீங்கள்கண்ட அந்தப்பயங்கரமான பெரியவனாந்தரம் முழுவதையுங்கடந்து, காதேஷ்பர்னீய்விலே சேர்ந்தோம்.—அப்பொழுது உவானுங்களைநோக்கி, நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்களிக்கும் எமோரியரின்மலை

(க. அதி. க.) எண். ஐ.க.உ.க. (உ) யோச.க.க.ய. (ஈ) எண்.உ.க.உ.ச.ஈ. (ச) எண்.ஈ.க.ஈ. (ஈ) யாத்.ஈ.த. யாத். ஐ.க.க. எண்.ஐ.ஐ.க. (அ) ஆதி.ஐ.உ.எ. ஆதி.உ.அ.ஐ.க. ஆதி.உ.க.ஐ. (க) யாத்.ஐ.அ.ஐ. (ஐ) ஆதி.ஐ.ஐ.ஐ. (ஐ) உ.சாமு.உ.ச.ஈ. யாத்.ஈ.உ.ஐ. (ஐஉ) க.இரா.ஈ.அ.க. (ஐஈ) யாத்.ஐ.அ.உ.க. (ஐஐ) யாத்.ஐ.அ.உ.ஐ. (ஐச) யேவா.எ. உ.ச. லேவி.உ.ச.உ.உ. (ஐஎ) லேவி.ஐ.க.ஐ. க.சாமு.ஐ.க.எ. நீதி.உ.ச.உ.க. யாத்.உ.க. உ.நாளா.ஐ.க. யாத்.ஐ.அ. உ.உ.உ.க. (ஐக) எண்.ஐ.ஐ.உ. எரே.உ.ஐ. எண்.ஐ.க.உ.க.

உக யிற்சேர்ந்தீர்கள்.—பார், அந்தத்தேசத்தை உன் தேவனாகிய யெகோவா உனக்குமுன்பாக வைத்திருக்கிறார்: நீ பயப்படாமலுங் கலங்காமலும் உன் பிதாக்களுடைய தேவனாகிய யெகோவா உனக்குச்சொன்னபடியே அதைச் சுதந்தரித்துக்கொள்ளென்றுசொல்லு;

உஉ நீங்கனெல்லாரும் என்னிடத்தில்வந்து, நமக்காக அந்தத்தேசத்தைச் சுற்றிப்பார்த்து நாமதிற செல்லும்வழியும், நாம்சேரும்பட்டணங்களும், இன்னவைபற்றிய நமக்குத் தெரிவிக்கும்படி நமக்கு முன்பாக மனிதரை யனுப்பிவிடுவோ உக மென்றீர்கள்.—அது எனக்கும் நன்றாகத்தோன்றினபடியால் உங்களில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவனாகப் பன்னிரண்டு மனிதரைத்தேரிந்தனுப்ப,—அவர்கள் புறப்பட்டு மலையிலேறி, எஸ்கோல்தாழ்ந்தபூயிவரைக்கும்போய் உடு அதைச்சுற்றிப் பார்த்தார்கள்.—அந்தத்தேசத்துக்களிகளில் சிலவற்றைத்தங்கள்கைகளிலெடுத்து நம்மிடத்திற்கொண்டுவந்து நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்களிக்குந்தேசம் நல் உகலதேசமென்று நமக்குச்சொன்னார்கள்.—அப்படியிருந்தும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைக்குவிரோதமாகி,—

உஎ உங்கள் கூடாரங்களிலேயிருந்துகொண்டு, ஏறமாட்டோமென்று அங்கேமொறுமொறுத்து, யெகோவா நம்மை வெறுத்து நம்மையழிக்கும் பொருட்டாக நம்மை எமோரியருடையகையில் ஒப்பிக்க, நம்மை எகிப்துதேசத்தினின்றும் புறப்படச்செய்தார்.—எங்கே நாம்போயேறலாம்; அந்தச்சனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும் நெடியவர்களும்; நகரங்கள் பெரியவைகளும் வானத்தையனாரவும் மதியுள்ளவைகளும்; ஏனாகியயரின்புத்திராரையும் அங்கேகண்டோமென்று நமதுசகோதரர்சொல்லி நம்முடைய இருதயம் மெலிவடையும்படி பண்ணினார்களேயென்ற உகது சொன்னீர்கள்.—அப்பொழுது நானுங்களை கோக்கி, நீங்கள் கலங்கவேண்டியதில்லை, அகவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.—உங்களுக்கு முன்செல்லுமுங்கன் தேவனாகிய, யெகோவா தாமே எகிப்தில் உங்கள் பட்சத்திலிருந்து உங்கள் பார்வையில் எல்லாவற்றையுஞ் செய்தது போலவும், வனத்திலேசெய்துவந்தது போலவும், உங்கன்கிமித்தம் யுத்தம்பண்ணுவார்.—ஒருமனிதன் தன்புத்திரனைத்தாங்குவதுபோல், நீங்களிவ் விடத்திற்கு வருகிறவரைக்கும் நடந்துவந்தவழிகனெல்லாவற்றிலும் உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைத் தாங்கிவந்ததைக்கண்டீர்கள் உகனே.—உங்கள் தேவனாகிய யெகோவா நீங்கள்

பாளையிறங்கத்தக்க இடத்தைப்பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியையுங்களுக்குக் காட்டவும், இரவில் அக்கினியிலும், பகலிலே மேகத்திலும், உங்களுக்கு முன்சென்றாரே.—இப்படியிருந்தும் இக்காரியத்தில்நீங்கள் அவரை கூக விசுவாசிக்கவில்லையே என்றேன்.

யெகோவா உங்கள் வாக்கைக் கேட்டுக் கூசுகோபங்கொண்டு,—உங்கள் பிதாக்களுக்களிப் கூடுபேனென்று நான் ஆணையிட்ட அந்த உத்தமதேசத்தை, யெபுன்னேயின் புத்திரனாகியகாலேபெயொழிய, இந்தத்துஷ்ட சந்ததியாராகிய மனிதரில் ஒருவருங்காணமாட்டார்கள்.—அவன் சம் கூக பூரணமாய் யெகோவாவைப் பின்பற்றிவந்தபடியால், அவன் மிதித்துவந்ததேசத்தை அவனுக்கும், அவன் பிள்ளைகளுக்கும் அளிப்பேனென்று ஆணையிட்டார்.—அன்றியும், உங்கள் கூக நிமித்தம் யெகோவா என்மேலுங் கோபங்கொண்டு, நீயும்திற்பிரவேசிக்கமாட்டாய்.—உன் கூகனிடத்தில் நிற்கிற தூனின்புத்திரனாகிய யோசுவா அதிற்பிரவேசிப்பான்: அவனே அதை இலரவேலருக்குச் சுதந்தரமாகப்பங்கிடுவான்: அவனைத்திடப்படுத்துவாயாக.—இரையாவார்களென் கூகறு நீங்கள்சொல்லிய உங்கள் குழந்தைகளும் இந்நாளிலே நன்மை தீமையறியாத உங்கள் பிள்ளைகளும்திற்பிரவேசிப்பார்கள்: அவர்களுக்கே அதையளிப்பேன், அவர்களே அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.—நீங்களோ திரும்பிச்செங்க சயிடல்வழியாய் வனத்திற்குப் பிரயாணப்பட்டுப் போங்கனென்றார்.—அப்பொழுது நீங்கனெனக்கு சக உத்தரமாக, யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம், நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களுக்குவிதித்தகட்டளையெல்லாவற்றின்படியும் நாங்களைறிப்போய் யுத்தம்பண்ணுவோமென்று சொல்லிக்கொண்டு, ஒவ்வொருவரும் உங்களுங்களாயுதங்களைத்தரித்துக்கொண்டு மலையின்மேலேற எத்தனம்பண்ணியிருக்க;—யெகோவா என்னைகோக்கி, நீ அவர் சஉகளிடத்தில், நானுங்களுக்குள்ளில்லை; நீங்களுக்கள்சத்துருக்கள்முன்முறிய அடிக்கப்படுவீர்கள்; ஆதலால் நீங்கள் ஏறவும்வேண்டாம், யுத்தம்பண்ணவும் வேண்டாமென்று சொல்வாயாகவென்றார்.—அதை நானுங்களுக்குச் சொல்ல, நீ சகுகள் அதைக்கேளாமல் யெகோவாவின்கட்டளைக்குவிரோதமாகி, தூனிவாய் மலையின்மேலேறினீர்கள்.—அந்தமலையில்வசித்த எமோரியர் உன் சகுகளோடேயெதிர்த்து, தேனீகள்போல உங்களைத் துரத்தி, உங்களைச்சேயீரில் ஓர்மாபரியந்தம் முறிய அடிக்க;—நீங்கள் திரும்பி யெகோவாவின்கூடு

(உக) யோசு.க.க. (உக) எண்.யகூ.க. (உச) எண்.யகூ.உஉ,உக,உச. (உடு) எண்.யகூ.உஎ. (உசு) எண்.யச.க.உ.கூச. (உசு) யோசு.உ.யக. எண்.யகூ.உசு. (கூ) யாத்.யச.யசு.உடு. நிகி.ச.உ.ய. (கூ) யாத்.யகூ.சு. அதி.கூ.யக.யஉ, ஏசா.சக.கூச. ஏசா.சக.கூ. ஒசி.யகூ.கூ அப்.யகூ.யசு. (கூ) யாத்.யகூ.உக. எண்.யகூ.கூ. (கூ) சங்.யகூ.உச. யூதா.டு. (கூ) எண்.யச.உஉ,உக. சங்.கூ.யகூ. எண்.யச.உச,கூ. யோசு.யச.க. (கூ) எண்.யச.உச. (கூ) எண்.உ.ய.யஉ (கூ) எண்.யச.கூ. யாத்.உச.யகூ. க.சாமு.யசு.உஉ. எண்.உஎ.யசு.யகூ. (கூ) எண்.யச.கூ. எண்.யச.கூ. ஏசா.எ.யகூ. ரோ.கூ.யக. (சய) எண்.யச.உடு. (சக) எண்.யச.சய. (சஉ) எண்.யச.சஉ. (சக) எண்.யச.சச, சடு. (சச) சங்.யசு.யஉ.

சமூகத்தில் அழுதீர்கள்; யெகோவாவோ உங்கள் சத்தத்தைக்கேட்கவுமில்லை, உங்களுக்குச் சுக செவிகொடுக்கவுமில்லை; இப்படிக்காதேவிலே தங்கி அங்கே வெகுநாளாயிருந்தீர்கள்.

2. அதிகாரம்.

- க. ஏதோயிருடன்புத்தஞ்செய்யாமல்விலக்கல்;
- கூ. மோவாபியருடன்புத்தஞ்செய்யாமல்விலக்கல்; யெ. அம்மோனியருடன் புத்தஞ்செய்யாமல்விலக்கல்; உச. எமோரியராசனாகிய சீகோனுடன் புத்தஞ்செய்து வசப்படுத்தக் கட்டளையிடல்.

மேலும் யெகோவா எனக்குச் சொல்லியபடி, —நாம் திரும்பிச் செங்கடல்வழியாய் வனத்திற் பிரயாணமாய்ப்புறப்பட்டு, அநேகநாள்சேயீர்மலையைச்சுற்றி யிருந்தோம்.—யெகோவா என்னைநோக்கி, நீங்களிந்தமலையை வெகுநாளாய்ச் சுற்றியிருந்தீர்கள்: வடக்கே திரும்புவீடுகள்.—நீ சனங்களைநோக்கி, சேயீரில்வசிக்கமுற்கள்சகோதரராகிய ஏசாவின்சந்தியாரின்எல்லைவழியாகப்போவீர்கள்; அவர்களுக்களுக்குப்பயப்படுவார்கள்; ஆகையால் நீங்கள் யிசுவுமெச்சரிக்கையாயிருக்கக்கடவீர்கள்.—சேயீர்மலையைநான் ஏசாவுக்குச் சுதந்தரமாகக்கொடுத்தேனெயன்றி, அவர்களுடையதேசத்தில் ஒரு அடிநிலமும் உங்களுக்குக்கொடுக்கவில்லை; ஆனபடியினால்அவர்களுடன் புத்தஞ்செய்யவேண்டாம்.—போசனபதார்த்தங்களை அவர்களிடத்தில்விலக்குவாங்கிப் புசித்துக்கொண்டும், தண்ணீரை அவர்களிடத்தில் விலக்குவாங்கிப்பானம் பண்ணிக்கொண்டிருங்கள்.—உங்களைகையாற் செய்கிற எல்லாவற்றிலும் உங்கள் தேவனாகிய யெகோவா உங்களையாசீர்வகித்து வருகிறார். இந்தப்பெரிய வளுநரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிந்திருக்கிறாரே: இந்த நாற்பதுவருஷமும் உன் தேவனாகிய யெகோவா உன்பட்சத்தில் இருந்தார்: உனக்கு ஒன்றுங் குறைவுபடவில்லையென்று சொல்லென்றார்.—நாம் சேயீரில்வசித்த நமது சகோதரராகிய ஏசாவின் சந்தியாரை விட்டுப்புறப்பட்டு, ஏலாத்தினின்றும் ஏதேசேயோன் கேபெரினின்றும் சமூயீவழியாய்திரும்பி, மோவாபுவனத்தின்வழியாய்வந்தோம்.

யெகோவா என்னைநோக்கி, அர்வைநான்லோத்து புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன், அதினால் அவர்களுடைய தேசத்தில் உனக்குச்சுதந்தர தரமாட்டேன்: நீங்கள் மோவாபியரைக் கிலேசப்படுத்தவும்வேண்டாம், அவர்களுடையபுத்தம்பண்ணவும் வேண்டாம்.—திரளானவர்களும், ஏனாக்கியரைப்போல்கெடியவர்களும்யிருந்த பலத்தசனங்களாகிய எயியர்யெக அதில்முன்னேவசித்தார்கள்;—அவர்களும் ஏனாக்கைப்போலும்வீரரென்றுஎண்ணப்பட்டார்கள்;

மோவாபியரோ அவர்களை எயியரென்று சொல்லுகிறார்கள்.—ஒரியரும் அக்காலத்திலே சேயீரில் இவசின்தார்கள், யெகோவா தங்களுக்குச் சுதந்தரமாகக்கொடுத்ததேசத்தாரை இலரவேலர் துரத்தினதுபோல், ஏசாவின் சந்தியார் அந்த ஒரியரைத்துரத்தி, தங்கள் முகத்துக்குமுன்பாக அழித்து, அவர்களிருந்தஸ்தானத்திலே குடியேறினார்கள்.—நீங்களெழுந்து சேரெத்தென்னும் சிற்றற்றறைக்கடவுள்களென்றுசொல்ல, சேரெத்திற்றறைக்கடந்தோம்.—படைஞரெல்லாரும் யெகோவா அவர்களுக்காணையிட்டபடி பானயத்திலேமாண்டு ஒழிந்துபோக, நாம் காதேவுப்பனீயவைவிட்டுப் புறப்பட்டது முதற்கொண்டுசேரெத்த சிற்றற்றறைக் கடக்கும்வரைக்குஞ்சென்றகாலம் முப்பத்தெட்டுவருஷமாயிற்று.—அவர்கள் யெகோவாவின் கரம் அவர்களை நிருமலமாக்கும்பொருட்டாகவே அவர்களுக்கு விரோதமாயிருந்தது.—படைஞரெல்லாரும் மரித்துச் சனங்களை விட்டிசுடொழிந்தபின்பு,

யெகோவா என்னைநோக்கி, —இன்று மோயெவாபின் எல்லையாகிய அர்வைக்கடந்து போய்அவாய்.—நான் அம்மோன்புத்திரருடையதேசத்தை யெகோவாத்தின் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறதினால் அதில் உனக்குச் சுதந்தரமாக ஒன்றுந்தரமாட்டேன்; ஆகையால் அம்மோன்சந்தியாரிடத்திற் சமீபமாய்ச் செல்லும்பொழுது, நீ அவர்களைக் கிலேசப்படுத்தவும் வேண்டாம், அவர்களோடே போர் செய்யவும் வேண்டாம்.—அதுவும் வீரருடையதேசமாக எண்ணப் பட்டது, முற்காலத்தில் வீரர் அதில்வசித்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சமூயியரென்றுசொல்லுகிறார்கள்.—அவர்கள் திரளானவர்களும்கொக்கியரைப்போல்கெடியவர்களும் பலத்தவர்களுமாயிருந்தும், யெகோவா சேயீரில்வசித்த ஏசாவின் சந்தியாருக்குமுன்பாக ஒரியரையழிக்க, அவர்களிவர்களைத்துரத்தி இவர்களிருந்தஸ்தானத்தில் இந்நான்வரைக்குங் குடியிருக்கிறது போலவும்,—கப்தோரிவருந்து புறப்பட்ட கப்தோரியர் அத்சேரிந்தொடங்கிக்காசாமட்டுக்குடியிருந்த அவியரைஅழித்து, அவர்களிருந்தஸ்தானத்திலே குடியேறினதுபோலவும்,—அவர்களை இவர்கள் சமூகத்தில் நாசப்படுத்த இவர்கள் அவர்களைத்துரத்தி, அவர்களிருந்தஸ்தானத்திலே குடியேறினார்கள்.

நீங்களெழுந்துபிரயாணமாய்ப்புறப்பட்டு, அர்சேனே ஆற்றைக்கடவுள்கள்: எஷ்போனுடைய இராசனாகிய சீகோன் என்னும்எமோரியனையும், அவன் தேசத்தையும், உன் கையிலொப்பித்தேனே: அதைச்சுதந்தரித்துக்கொள்ள அவனுடையபுத்தஞ்செய்.—வானத்தின் கீழெங்குமுள்ள சனங்

(சசு) எண்.யெ.உடு. நியா.யெ.யெ—(உ. அதி. க.) எண்.யெ.உடு. (ச) எண்.உய.யெ. (டு) ஆதி.கூ.அ. யோச. உச.ச. (எ) அதி.அ.உ.கூ.ச. (அ) நியா.யெ.யெ. க.இரா.கூ.உச. (க) எண்.உக.உஅ. ஆதி.யெ.கூ.கூ.கூ. (ய) எண்.யெ.உ.உ.கூ. (யெ) எண்.உக.யெ. எண்.யெ.கூ. (யெ) எண்.யெ.கூ. எண்.யெ.கூ. (யெ) ஆதி.யெ.கூ. (உச) ஆதி.கூ.அ. (உச) எண்.உக.யெ.யெ. நியா.யெ.யெ.அ.உ.ச. (உடு) யா.யெ.யெ. யோச.உ.கூ.ய.

கன் உன்னாலேதிகிலும்பயமுமடையும்படிசெய்ய
 யஇன்றுநான்றொடங்குவேன்; அவர்களுக்கீர்த்
 தியைக்கேட்டு உன்னியித்தம் நடுங்கிவேதனைப்
 ௨௬ படுவார்களைன்றார்.—அப்பொழுது நான் எஷ்
 போன்றாசனாகிய சீகோனிடத்திலும், உம்முடைய
 தேசத்தைக் கடந்துபோகிறதற்கு உத்தரவுகொ
 ௨௭ மும்:வலப்புறம் இடப்புறஞ்சாயாமல் பெரும்பா
 எனவைவழியாய்நடப்பேன்.—சேயீரில் குடியிருக்கிற
 ஏசாவின் சந்ததியாரும், அர்வில் குடியிருக்கிற
 மோவாபியரும், எனக்குச்செய்ததுபோல, நீரும்,
 நான் யோர்தானைக்கடந்து எங்கள் தேவனாகிய
 யெகோவா எங்களுக்களிக்குந் தேசத்திற்சே
 ௨௮ ரும் வரைக்கும்,—நான் புசிக்க ஆகாரத்தையும்,
 நான் குடிக்கச்சலத்தையும் கிரயத்துக்குத் தருவீ
 ௨௯ ராக; நான் கால்நடையாய்க் கடந்துபோகமாந்
 ௩௦ திரும் உத்தரவுகொடுமென்று,—இந்தச் சமாதான
 வார்த்தைகளைச்சொல்லும்படி, கிதேமோதவனத்
 ௩௧ திவின்றுந் துதர்களை யனுப்பினேன்.—இந்நா
 னிலிருக்கிறதுபோல, எஷ்போனுக்கிராசனாகிய
 சீகோனை உங்கள் தேவனாகிய யெகோவா
 ௩௨ உங்கள் கைக்கு ஒப்பிக்கும்படி அவனுடைய ம
 னதைக்கடினமாக்கி, அவனுடைய இருதயம் உ
 ரங்கொன்றும்படி செய்தபடியால், அவன் தன்
 தேசத்தைக் கடந்துபோகும்படி யெங்களை விட
 ௩௩ வில்லை.—யெகோவா என்னைநோக்கி, சீகோ
 ௩௪ னையும் அவன் தேசத்தையும் உனக்கு ஒப்பிக்கப்
 போகிறேன்: அவனுடைய தேசத்தைவசப்படுத்தி
 ௩௫ திச்சுதந்தரித்துக்கொள்ளென்றார்.—சீகோன், தன
 தெல்லாச்சனங்களைநமமோடேயுத்தம்பண்
 ௩௬ ணப்புறப்பட்டு யாகாசில் வந்தான்.—அவனை
 நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்
 ௩௭ கொப்பிக்க, நாம் அவனையும் அவன் புத்திரரையு
 ம் அவனுடைய சகலசனங்களையும் முறிய அ
 ௩௮ டித்து,—அக்காலத்தில் அவனுடையசகல நகரங்
 களையும் பிடித்து, சகல நகரங்களிலிருந்த ஸ்திரி
 ௩௯ ரிபுருஷர்களும் குழந்தைகளுள்ளும் ஒருவரும்
 ௪௦ கிட மீந்திராதபடி கிருமூலப்படுத்தினோம்.—மீறகங்
 களையும், நாம் பிடித்த நகரங்களிற்கொன்றையிட
 ௪௧ ட பொருள்களையுமாத்திரம் நமக்கென்று வைத்
 தோம்.—அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள அரோ
 ௪௨ வேரும் நதியோரத்திலுள்ளபட்டினமுந் தொ
 டங்கி கிவியாத்வரைக்கும் நமக்கு எதிரிநிற்கத்
 தக்க நகரம் ஒன்றுமில்லை: எல்லாவற்றையும் நம்
 முடைய தேவனாகிய யெகோவா நமக்கே
 ௪௩ யொப்பித்தார்.—அம்மோன் புத்திரருடைய தே
 சத்தையும், யாப்போக் ஆற்றங்கரையிலுள்ள யா
 வையும், மலைகளிலுள்ள நகரங்களையும், நம்மு
 ௪௪ டைய தேவனாகிய யெகோவா நமக்கு வி
 லக்கின மற்ற யாவையுஞ்சேராமல் விட்டுப்போ
 ௪௫ வும்.

௩. அதிகாரம்.

௧. பாஷானினிராசாவாகிய ஓகைச்செய்தல்:
 ௨. ருபேன் சந்ததியாருக்கும் காந் சந்ததியா
 ருக்கும் அவனுடைய தேசத்தைப் பகிர்ந்து
 கொடுத்தல்: ௩. தேசத்திற் பிரவேசிக்க மோ
 சே வேண்டல். ௪. அதைக்காண உத்தரவு
 பெறல்.
 பின்பு நாம் திரும்பிப் பாஷானுக்குப்போகிறவ
 ௧ ளியே ஏறிப்போனோம்: பாஷானின் இராசனாகிய
 ஒரு, தன் சமஸ்தசனங்களோடும் நம்மோடெதிர்த்
 ௨ து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு
 வந்தான்.—யெகோவா என்னைநோக்கி, அவ
 ௩ னுக்குப்பயப்படாதிரு; அவனையும் அவன் சனங்
 களைல்லாரையும், அவன் தேசத்தையும், உன்னை
 ௪ யிலொப்பிப்பேன்; எஷ்போனிலிருக்கிற எமோ
 ௫ ரியருக்கிராசனாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோ
 ல அவனுக்குஞ்செய்வாயென்றார்.—அப்படியே
 ௬ நம்முடைய தேவனாகிய யெகோவா பா
 ஷானின் ராசாவாகிய ஓகையும், அவனுடைய சக
 ௭ லசனங்களையும் நமதுகையிலொப்பித்தார்: அவ
 ௮ னிடத்திலொருவரும் மீந்திராதபடி முறிய அடித்
 தோம்.—அக்காலத்தில் அவனுடைய சகல நக
 ௯ ரங்களையும் பிடித்துக்கொண்டோம்; அவர்களிட
 ௧௦ த்தில் நாம் பிடித்துக்கொள்ளாத நகரமில்லை: பா
 ஷானிலிருந்த ஒகினுடைய ராச்சியமாயும் அறுப
 ௧௧ து நகரங்களுள்ளதாயிருந்த அர்கோப் தேசம்
 ௧௨ முழுவதையும் பிடித்துக்கொண்டோம்.—அந்த
 ௧௩ நகரங்களைல்லாம் உயர்ந்த மதில்களாலும் வா
 ௧௪ சல்களாலும் தாழ்களாலும் அரணுக்கப்பட்டி
 ௧௫ ருந்தன: அவையன்றி மதிலில்லாத பட்டணங்க
 ௧௬ ளும் அநேகம்; அவைகளையும் பிடித்தோம்.—எஷ்
 ௧௭ போனிலிருந்த சீகோனுக்குச்செய்ததுபோல அந்
 ௧௮ நகரங்களையவற்றிலுமுள்ள புருஷரையும், ஸ்திரி
 ௧௯ களையும், பிள்ளைகளையும், முழுமையும், சங்கரித்
 ௨௦ தோம்.—நகரங்களிலுள்ள சகலிருக்களையும்,
 ௨௧ கொள்ளையிட்ட பொருள்களையும் நமக்கிரையாக
 ௨௨ வைத்துக்கொண்டோம்.—இப்படியே யோர்தா
 ௨௩ னுக் கிப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்
 ௨௪ கி,—சீதோனியரால் கிரியோனென்றும் எமோரிய
 ௨௫ ரால் ஷனீரென்றும் பெயரிடப்பட்ட எர்மோன்
 ௨௬ மலைவரைக்குமுள்ள தேசத்தையும்,—சமபூமியி
 ௨௭ லுள்ள சகல நகரங்களையும், கிவியாத் முழுவதை
 ௨௮ யும், சல்கா எத்ரேயின்னும் பாஷானிலிருந்த ஒ
 ௨௯ கினுடைய ராச்சியத்தின் நகரங்களவரைக்குமுள்
 ௩௦ ள்பாஷான் முழுவதையும், அக்காலத்தில் எமோ
 ௩௧ ரியராசாக்களிருவரிடத்திலும் பிடித்துக்கொண்
 ௩௨ டோம்.—மீந்திருந்த வீரருக்குள்ளே பாஷானின்
 ௩௩ ராசனாகிய ஒருமாதிரம் மீந்திருந்தான்; மனித
 ௩௪ ருடைய கை முழுத்தின்படி ஒன்பதுமுழ நீள
 ௩௫ மும் நாலுமுழ அகலமுமாக இரும்பினாற்செய்த

(௨௬) எண்.௨௧.௨௧.௨௨. நியா.௩௧.௩௧. (௨௭) எண்.௨௩.௩௩. நியா.௩௧.௩௩. (௨௮) எண்.௨௩.௩௧. (௨௯) அநி.௨௩.௩. (௩௦) எண்.௨௧.௨௧. யோச.௩௧.௨௩. யாத்.௪.௨௩. (௩௧) அநி.௧.௩. (௩௨) எண்.௨௧.௨௧. (௩௩) எண்.௨௧.௨௪. (௩௪) லேவி.௨௭.௨௮. (௩௫) அநி.௩.௩. யோச.௩௧.௧. சங்.௪.௩. (௩௬) ஆதி.௩.௨.௨. எண். ௨௧.௨௪—(௩. அநி. ௧.) எண்.௨௧.௩௩. (௩) எண்.௨௧.௩௩. (௪) க.இரா.௪.௩௧. (௩) யோச.௩.௨.௩. (௩௧) ஆமோ. ௨.௧.௨.௪.மு.௩.௨.௨.௪.

அவனுடையகட்டில் அம்மோன்புத்திரருடைய ரப்பநகரத்திலிருக்கவில்லையா.

யெ அக்காலத்திலேசுதந்தரமாகப்பெற்றுக்கொண்டதேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள அரோவேர்தொடங்கிக் கிவியாத்மலையிற் பாதினையும், அதிலிருக்கிற நகரங்களையும், ரூபேனியருக்குங்

யெ காத்தியருக்குங்கொடுத்தேன்.—மற்றக் கிவியாத் தையும், ஒகினுடையராச்சியமாயிருந்த பாஷான் முழுவதையும், மனூஷேயின் பாதிக்கோத்திரத்துக்குக்கொடுத்ததுமன்றி, வீரருடையதேசமென்

னப்பட்டிருந்த பாஷானுக்குள்ளான அர்கோபயச திசையாகையுட்கொடுத்தேன்.—மனூஷேயின் குமாரனாகிய யாயீர் அந்த அர்கோப திசைமுழுவதையும், கிஹூரி, மாகாத்தி என்பவர்களுடைய

எல்லாமட்டுந் தன் வசப்படுத்தி, அதற்குத் தன் நாமத்தைத் தரித்து, பாஷான் அவோத் யாயீரென்று பெயரிட்டான்: அது இந்நாள்வரைக்

யெ கும வழுங்கி வருகின்றது.—மாகீருக்குக் கிவியச யாத்தைக் கொடுத்தேன்.—மேலும் கிவியாத்தொடங்கி அர்னோன் நதிஓடுகிறதாழ்ந்தபூமியும் அந்த

முமான தேசபரியந்தமும் அம்மோன் புத்திரருடைய எல்லையான யாப்போக்காறு பரியந்தமு

யெ மூள்ள தேசத்தையும்,—கிளேனேரேத் தொடங்கிக் கிழக்கேயுள்ள அஷ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாய்ச் சமபூமியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும்

யோர்தானின் எல்லைக்குள்ளடங்கிய சமபூமியையும் ரூபேனியருக்குங்காத்தியருக்குங்கொடுத்தேன்.—அக்காலத்திலேநானுங்கிளேனோக்கி, உங்கன்தேவனாகிய யெ கோவா உங்களுக்கு

இந்தத்தேசத்தைச் சுதந்தரமாகக்கொடுத்தார்: உங்களுக்கு வெகு ஆமொடுகளுண்டென்றறிவேன்.—ஆனாலும் உங்கன்தேவனாகிய யெ கோவா உங்களை இளைப்பாறப் பண்ணினது

போல, உங்கன்கோதரரையுமிளைப்பாறப்பண்ணி, யோர்தான் நதிக்கப்பறத்தில் அவர் கொடுத்ததேசத்தை அவர்கள்சுதந்தரித்துக்கொள்ளும்

வரைக்கும், உங்கன் மனைவிகளும், உங்கன் பிள்ளைகளும், உங்கனாமொடுகளும்மாத்திரம் நானுங்களுக்குக்கொடுத்த பட்டணங்களிலிருக்க,—யுத்தஞ் செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும்

மற்ற இஸரவேல் சந்ததியாரான உங்கன் சகோதரருக்குமுன்னே யுத்தத்துக்குச் சன்னத்தராய் நடந்துபோகவேண்டும்; பின்புஒவ்வொருவரும் நானுங்களுக்குக்கொடுத்த சுதந்தரத்துக்குத்திரும்புவீர்களாகவென்று கட்டினாயிட்டேன்.

உக அன்றியும் அக்காலத்திலே நான் யோசவாவிடத்தில், உங்கன்தேவனாகிய யெ கோவா அவ்விராசாக்களிருவருக்குஞ்செய்தயாவையும் உன் கண்கள்கண்டன: நீபோகும் ஒவ்வொருராச்சியத்

துக்கும் யெ கோவா அப்படியேசெய்வார்.—உங் உகன்தேவனாகிய யெ கோவாதாமே உங்கன்ரிமித்தம் யுத்தம்பண்ணுவார்: நீங்கனவர்களுக்குப் பயப்படவேண்டாமென்றுகட்டினாயிட்டேன்.

அக்காலத்தில் நான் யெ கோவாவைநோக்கி, —தேவனாகிய யெ கோவாவே, நீர் அடி உசயேனுக்கு உமதுமகத்துவத்தையும், உமது பலத்தகரத்தையும் காட்டத்தொடங்கினீர்: வானத்திலும் பூமியிலும் உமதுகிரியைக்கும் உமதுவல்லமைக

ளுக்குமொப்பாகச் செய்யத்தக்க தேவன் யாவன்.—நான் போய் யோர்தான் நதிக்கப்பறத்திலுள்ள அந்த உத்தமதேசத்தையும், அந்த உத்தம மலையையும், விபாநோனையும் பார்க்கும்படி உத்தரவுகொடுத்தருமென்றுவேண்டிக்கொண்டேன்.—ஆயினும் யெ கோவா உங்கன் நிமித்தம்

என்மேல் கோபங்கொண்டு எனக்குச்செவிகொடாமல் என்னைநோக்கி, போதும், இந்தக்காரியத்தைக்குறித்தென்னுடனே இனிப்பேசவேண்டாம்.—பிஸ்காவினுச்சியிலேறி, பார்வை உச

செலுத்தி, மேற்கும் வடக்குந் தெற்கும் கிழக்குமாகிய நான்கு திசைகளையும் பார்க்குங்கொள்: இந்த யோர்தான் நதியை நீ கடந்துபோகவேண்டாம்.—யோசவா, இந்தச்சனங்களுக்கு முன்னடந்து, நீபார்க்குமிந்தத்தேசத்தை அவர்களுக்குப்

பங்கிட்டுக் கொடுக்கவேண்டும்: ஆகையால் நீ அவனுக்குக் கட்டினகொடுத்து, அவனைத் திடமாகி ஸ்திரப்படுத்துவாயாகவென்றார்.—பின்பு உக

பேத்பேயோருக்கு எதிரான இந்தத்தாழ்ந்த பூமியிலே தங்கிவிட்டோம்.

ச. அதிகாரம்.

க. கட்டினையைக் கைக்கொள்ளும்படி ஏவல்: சக. யோர்தானின் கீழ்த்திசையில மூன்று அடைக்கலநகரங்களைநியமித்தல்.

இஸரவேலரே! நீங்கள் சிவப்பதற்காகவும், உங்கன்பிதாக்களுடையதேவனாகிய யெ கோவா உங்களுக்குக்களித்ததேசத்திற் பிரவேசித்து, அதைச் சுதந்தரித்துக்கொள்வதற்காகவும், நீங்கள் செய்யவேண்டுவதின்தென்று நானுங்களுக்குப் போதிக்கிற விதிகளுக்கும், நியாயப்பிரமாணங்களுக்குஞ் செவிகொடுங்கள்.—நானுங்களுக்கு விதிக்கும் உங்கன் தேவனாகிய யெ கோவாவின் கட்டினையை நீங்கள் காத்துக்கொள்ளவேண்டுமென்று நானுங்களுக்குச் சொல்லும் வாக்குடனே நீங்கள் யாதொன்றைக்கூட்டவும் வேண்டாம், அதிலொன்றைக் குறைக்கவும் வேண்டாம்.—யெ கோவா பாகால் பேயோரினரிமித்தஞ்செய்ததை உங்கன்கண்கண்டன. பாகால் பேயோரைப்பின்புடர்ந்த சகல மனிதரையும், உங்கன் தேவனாகிய யெ கோவா உங்கன்

(யெ) யோச. யெ. உ. உ. எண். கூ. கூ. கூ. (யெ) யோச. யெ. உ. உ. (யெ) க. நானா. உ. உ. உ. யோச. யெ. யெ. உ. சாமு. கூ. கூ. உ. சாமு. யெ. ச. எண். கூ. உ. சக. (யெ) எண். கூ. உ. சக. (யெ) உ. சாமு. உ. ச. ச. யோச. யெ. உ. எண். கூ. சக. (யெ) எண். கூ. யெ. யோச. யெ. உ. (உய) எண். கூ. உ. யெ, யோச. உ. உ. ச. (உக) எண். உ. எ. யெ. (உஉ) யாத். யெ. யெ. (உக) உ. கொரி. யெ. அ. க. (உச) யாத். யெ. யெ. உ. சாமு. எ. உ. ச. ச. எ. க. யெ. (உடு) யாத். கூ. அ. (உசு) எண். உ. யெ. (உஎ) எண். உ. எ. யெ. (உஅ) எண். உ. எ. யெ. உ. க. (உக) அதி. ச. ச. ச.—(ச. அதி. க.) லேவி. யெ. கூ. எ. எ. சேசு. உ. யெ. யெ. ரோ. யெ. (உ) அதி. யெ. கூ. யோச. க. எ. நீதி. கூ. யெ. பிர. யெ. யெ. வெளி. உ. உ. யெ. யெ. (க) எண். உ. ச. யோச. உ. யெ.

ச மத்தியினின்றும்நாசப்படுத்தினாரே.—உங்கள் தேவனாகிய யெகோவாவைப் பற்றிக்கொண்ட நீங்களெல்லாரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள்.—நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும் படிபிரவேசிக்கும் தேசத்தில், நீங்கள் காத்துக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய யெகோவா எனக்கு விதித்தபடி நானுங்களுக்கு விதிக்கலையும், நியாயப்பிரமாணங்களையும், போகித்தேனே.—ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; இந்த நியமங்களைக்கேட்டுந் தேசத்தாருக்கு முன்பாக இதுவே யுங்களுக்குப் புத்தியும் விவேகமுமாயிருக்கும்: அவர்கள் இந்தப் பெரியசாகியார், நிச்சயமாய் ஞானமும் புத்தியுமுள்ள சனங்களைன்று பேசுவார்கள்.—நாம் பிரார்த்திக்கும் ஒவ்வொரு காரியத்திலும், நம்முடைய தேவனாகிய யெகோவா நமக்குச் சமீபத்திருக்கிறதபோல, தேவனைத் தங்களுக்குச் சமீபமாகப்பெற்ற பெரியசாதி வேறொது.—

அ இந்நாளில் நானுங்களுக்குவிதிக்கிற இந்தப் பிரமாணங்கள் முழுவதற்கு சமமாய் இத்தனை நீதியுள்ள விதிக்கலையும் நியாயப்பிரமாணங்களையும் பெற்ற அத்தனை பெரியசாதிவேறொது.—ஒரேபினிடத்தில் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குமுன்பாகநீங்கள்நிற்க, யெகோவா என்னையோர்நோக்கி, சனங்களைன்னிடத்திற் கூடிவரச்செய்; என் வாக்குகளை அவர்கள் கேட்கப்பண்ணுவேன்; அவர்கள் பூமியிற் சேவித்திருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயப்படும்படி, அவைகளைப்படித்துத் தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கவேண்டாமென்று சொல்லியநாளில்,—உன்கண்கள்கண்டகாரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் சீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன்னிருதயத்தினின்று நீங்காதபடிக்கும், நீ எச்சரிக்கையாகவேயிருந்து, உன் னுத்துமத்தை மிகவுங் காத்துக்கொள்வதுமன்றி, உன் புத்திரருக்கும், பெளத்திரருக்கும், உணர்த்தவும் வேண்டும்.—நீங்கள் சேர்ந்த மலையடிவாரத்தில் நின்றீர்கள்; அந்தமலையில் ஆகாயத்தையளவின அக்கினியெரிய, இருளும்மேகமுங் காரிருளுஞ்சூழ்ந்தன.—அந்த அக்கினிமத்தியினின்று யெகோவா உங்களுக்குச் சொல்லியவாக்குகளின் சத்தத்தைக் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தைக் கேட்டதேயன்றி ஒரு ரூபத்தையுங்காணவில்லை.—நீங்கள் செய்யும்பொருட்டு அவருங்களுக்குவிதித்தபத்துக்கட்டளைகளாகிய தமது உடன்படிக்கையையுங்களுக்கு அறிவித்து, அவைகளை யிரண்டுகூறலகைகளிலெழுதினார்.—

உச அன்றியும் நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டியவிதி

களையும், நியாயப்பிரமாணங்களையும், உங்களுக்குப்போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் யெகோவா எனக்குக் கட்டளையிட்டார்.—யெயெகோவா ஒரேபினில் அக்கினிமத்தியினின்று உங்களுடனே பேசினாளில் நீங்கள் ஒரு ரூபத்தையுங்காணவில்லை.—ஆதலால் நீங்கள் தொழிற்படுகின்ற எந்தவிக்கிரகத்தையும், எந்த உருவத்தின்பிரதிரூபத்தையும், ஸ்திரிபுருஷர்களின் சாயலையும்,—பூமியிலுள்ள எந்த மிருகத்தின் சாயலையும் ஆகாசத்திற் பறக்கிற எந்தப்பட்டிகளின் சாயலையும்,—பூமியிலுள்ள எந்த உணர்வனவற்றின் சாயலையும், பூமியின் கீழ் சலத்திலுள்ள எந்தமச்சத்தின் சாயலையுஞ்செய்து, உங்களைக்கெடுத்துக்கொள்ளாமலும்,—நீ வானத்தை யேறிட்டுப்பார்த்து, உன் தேவனாகிய யெகோவா, வானத்தின் கீழுங்குமுள்ள சகல தேசத்தாருக்கும் ஏற்படுத்திய வானத்தின் மிருந்த சேனையாகிய சூரியசந்திர நட்சத்திரங்களைநோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இழுக்கப்படாமலுஞ்சாவதானமாயிரு.—இந்நாளில் நீங்களிருக்கிற பிரகாரம் உய்தமக்குச்சுதந்தரமான சனமாயிருக்கும்பொருட்டு, யெகோவா உங்களை எகிப்தென்னும் இருப்புச்சுன்னையினின்றும் அழைத்துப்பறப்படுத்தியதார்.—அன்றியும், யெகோவா உங்கள் உகநிமித்தம் என்மேற் கொப்பக்கொண்ட, நான் யோர்தான் நதியைக்கடந்துபோகவேண்டாமென்றும், உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சுதந்தரமாக அளிக்கும் அந்த உத்தமதேசத்தில் நான் பிரவேசிக்கவேண்டாமென்றும் ஆணையிட்டார்.—அதினால் இத்தேசத்திலேயே நான் உமரணமடையவேண்டும், நான் யோர்தான் நதியைக்கடந்து போகவிடார்: நீங்களோ கடந்துபோய் அந்த உத்தமதேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்கள்.—உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குடனே பண்ணின உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், உன் தேவனாகிய யெகோவா விலக்கின யாதொரு தொழிற்படுத்திய விக்கிரகத்தையாகிலும் எந்த வஸ்துவின் சாயலையாகிலுஞ் செய்யாமலும், சாவதானமாயிருங்கள்.—உன் தேவனாகிய யெகோவா உசப்பட்டிக்கிற அக்கினி, எரிச்சலுள்ள தேவன்,—உனக்குப்புத்திரரும் பெளத்திரரும்பிறந்து, நீ உகளைத்தேசத்தில் அநேகநாளிருந்து, நீங்களுங்களைக்கெடுத்து, யாதொரு தொழிற்படுத்திய விக்கிரகத்தையாகிலும் எந்த வஸ்துவின் சாயலையாகிலுஞ்செய்து, உன் தேவனாகிய யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவருடைய சமுகத்தில் தீங்குசெய்தீர்களேயாகில்,—நீங்கள் யோர் உச

(ச)யோபு.உசு.உசு. சங்.யுக.எ. சங்.யுக.ய. நீதி.க.எ. (எ) உ.சாமு.எ.உக. சங்.சசு.க. சங்.யசு.உய. சங்.யயு. உச. ஏசா.டுக.க. (க) யாத்.யுக.க.யுக. எயி.யெ.யு.யுக. (ய) நீதி.ச.உக. நீதி.க.க.க. ஆதி.யு.யுக. எபே.சு.ச. (யுக) யாத்.யுக.யு. (யெ) யாத்.உய.உஉ. க.இரா.யுக.யெ. (யுக) அதி.க.க.யுக. யாத்.கசு.உசு. யாத்.உசு.யெ. (யசு) யாத்.உக.க. (யெ) ஏசா.சய.யு. (யசு) யாத்.கஉ.எ. யாத்.உய.ச.டு. ரோ.க.உக. (யுக) யோசு.உக.யுக. அதி.யெ.க. யோபு.கசு.உசு.உஎ. ஆதி.உக. உ.இரா.யெ.யுக. ரோ.க.உக. (உய) க.இரா.அ.டுக. எரே.யுக.சு. யாத்.யுக.டு. (உச) என்.உய.யெ. (உஉ) உ.பேதுரு.க.யுக.யசு.யெ. (உக) யாத்.உய.ச.டு. (உச) யாத்.உசு.யெ. ஏசா.குக.யசு. எயி.யெ.உக. யாத்.உய.டு. ஏசா.சஉசு. (உடு) உ.இரா.யெ.யெ. (உசு) அதி.கய.யு.யுக. ஏசா.க.உ. மீகா.சு.உ.

நான் நதியைக்கடந்து சதந்தரிக்கப்போகிற தேசத்தினின்றும் முழுவதும் நாசமாவீரகென்று, இந்நாளிலுங்களைக்குறித்து வானத்தையும், பூமியையுஞ் சாட்சிவைத்திருக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாளிராமல் நிருமூலமாக்கப்படுவீர் என்கள்.—யெகோவா உங்களைப்பறச்சாதியாருக்குள்ளே சிதற அடிப்பார், யெகோவா உங்களைக் கொண்டுபோய்விட்டுச் சாதிகளுக்குள்ளே அடிநீங்கள் அற்பதொகையாய்மிந்திருப்பீர்கள்.—அங்கே மனிதருடையகையால் மரத்திலுங் கல்விலுந் தொழிற்படுத்தப்பட்ட, காணவும், கேட்கவும், புசிக்கவும், ஆக்கிராணிக்கவும் கூடாத தெய்வங் உகளைச்சேவிப்பீர்கள்.—அங்கேயும் உண்பூரண இருதயத்தினாலும், உண்பூரண ஆத்தமத்தினாலும், உண் தேவனாகிய யெகோவாவைத்தேடிக்கொள்வாயாலும், அவரைக்கண்டடைவாய்.—நூ வருங்காலத்தில் நீவியாகுலப்பட்டுவைகெனல் லாம் உனக்கு நேரிடும்பொழுது, நீ யுண் தேவனாகிய யெகோவாவிடந்திரும்பி, அவருடைய வாக்குக்கமைந்திருப்பாயாகில்,—உண் தேவனாகிய யெகோவா காருண்ணிய தேவனாயிருக்கிறபடியால், உன்னைக்கைவிடவுமாட்டார், உன்னை நாசப்படுத்தவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டிக்கொடுத்த உடன்பகூடிக்கையை நினையாமல்விடவுமாட்டார்.—ஆகையால் தேவன் பூமியில் மனிதனைப்படைத்த நான்முதல் உனக்கு முன்சென்ற பூருவநாங்களில், வானத்தின் ஒரு திசைதொடங்கி அதின் மறுதிசைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும்,—கூக தேவன் அக்கினி மத்தியினின்று பேசுகிற சத்தத்தை நீ கேட்டதுபோல, மற்றைச்சனங்கள் கூச கேட்டதும் பிழைத்ததுமுண்டார்.—அல்லது, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைக் கண்களுக்குமுன்பாக எகிப்திலே யுங்களுக்குச்செய்தபடியே, தேவன் அந்நியதேசத்தார் மத்தியினின்று ஒருசனத்தைச்சோதின்களாகிய அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், கைவல்லபத்தினாலும், நீட்டிய புயத்தினாலும், மிகுந்த பயங்கரமான செயல்களினாலும் தமக்கென்று தெரிந்துகொள்ளப் பிரயத்தினஞ்செய்ததுண்டார்; இப்படிப்பட்ட அற்புதம் நடந்ததுண்டார்; இப்படியொன்று கேட்டதுண்டாகுடாவென்று விசாரியுங்கள்.—யெகோவாவே தேவனேயன்றி வேறொருவருமில்லையென்று நீ உணரும்படி இது உனக்குக் காட்டப்பட்டகூசுது.—உனக்குணர்ந்தும்படி அவரே வானத்தினின்றும் தமதுவாக்கை உனக்குக்கேட்கப்பண்ணி, பூமியிலே தமதுபெரிய அக்கினியை உனக்குக்

காண்பித்தார்; அக்கினி மத்தியினின்றுத் தொனித்த அவருடைய வாக்குகளைக்கேட்டாய்.—அவர் உன் பிதாக்களை நேசித்ததினால், அவர்கள் நெபிற்சந்ததியைத்தெரிந்தெடுத்துக்கொண்டு,—உன் கூடானிலும் பலத்த பெரியசாகியாரை உனக்குமுன்னின்று தூரத்தவும், உன்னை யழைத்துக்கொண்டு போய் அவர்கள் தேசத்தை இந்நாளில் இருக்கிற துபோல உனக்குச்சுதந்தரமாக அளிக்கவும், உன்னைத்தமது முகத்துக்குமுன் தம்முடைய மிகுந்த வல்லமையினால் எகிப்தை விட்டுப்பறப்பட்செய்தார்.—ஆகையால் உயர்ந்த வானத்தி னூலும், தாழ்ந்தபூமியிலும், யெகோவா தேவனேயன்றி வேறொருவருமில்லையென்று நீ இந்நாளிலுமுணர்ந்து, உண் மனதிலேசிறித்திந்து,—உனக்கும், உனக்குப்பின்வருமுன்பின்னைகளுக்கும், நன்மையுண்டாகும்படிக்கும், உண் தேவனாகிய யெகோவா என்றைக்கும் உனக்குக்கொடுக்கிற தேசத்தில் நீ நெடுநாளிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குவிதிக்கிற அவருடைய விதிகளையும், அவருடைய கட்டளைகளையும், காத்துக்கொள்வாயாகவென்றான்.

முற்பகையின்றித்தைப்பிழையாகப்பிறனைக் சக கொன்ற ஒருவன் அடைக்கலநகரங்களில் ஒரு நகரத்திற்குத் தப்பிப்போய்ப் பிழைக்கும்படி,—ருபேனியரைச்சேர்ந்த சமபூமியாகிய வனத்தி சஉலுள்ளபெத்செரும், காத்தியரைச்சேர்ந்தகிலியாத் திலுள்ள ராமொத்தும், மனூஷையரைச்சேர்ந்த பாஷானிலுள்ள கோலாநுமாகிய,—மூன்று நகரங்களை யோர்தானுக்கிப்புறத்திலே சூரியோதயதிசையிலே மோசே ஏற்படுத்தினான்.—இதுவே மோசே இலரவேல்சந்ததியாருக்கு ஏற்படுத்திய பிரமாணம்.—இலரவேல்சந்ததியார் எகிப்தைவிட்டுப்பறப்படிப்பின்பு யோர்தானுக்கிப்புறத்தில் எவ்போனிற்குடியிருந்த எமோரியின் இராசனாகியசீகோனுடைய தேசத்திலேயுள்ளபேத்பேயோருக்கெதிரான தாழ்ந்த பூமியில் அவர்களுக்கு மோசே சொன்ன சாட்சிகளும் விதிகளும் நியாயப்பிரமாணங்களுமீவைகளே.—மோசேயும் சக இலரவேல்சந்ததியாரும் எகிப்தைவிட்டுப்பறப்பட்டபின்பு அந்த இராசனை முறிய அடித்து,—யோர்தான்நதிக்கிப்புறத்திலே சூரியோதயதிசை சஎயில் அர்னேன் ஆற்றங்கரையிலுள்ள அரோவேர் தொடங்கி எர்மோன் என்னுஞ் சீயோன்மலைவரைக்குமுள்ள தேசமும்,—யோர்தான் நதிக்கிப்புறமாகிய சூரியோதயதிசையில் பிஸ்காவுக்குத் தாழ்ந்தசமபூமியைச்சேர்ந்த கடல்மட்டுமுள்ள சமபூமியாகிய,—எமோரிய இராசாக்களிருவ சகரின தேசங்களான அந்தச்சீகோனுடைய தேசத்

(உஎ) லேவி.உச.கூ.நி.கி.அ. (உஅ) அதி.உஅ.சச. க.சாமு.உச.யக. ஏரே.யச.யக. சங்.ாய்கு.சு.இ. ஏசா.சச.க. ஏசா.சச.எ. (உக) லேவி.உச.கூ.சய. உ.நாளாய்கு.ச. நி.கி.க.க. ஏசா.கூ.சு.எ. ஏரே.உச.யக.யக.யச. (கூ) ஆதி.சக.க. ஏரே.உச.யக. ஒ.சி.கூ.இ. யோவே.உ.யெ. (கூ) உ.நாளாய்கு.க. நி.கி.கூ.க. சங்.ாய்கு.இ. யோ.சு.ச.உ. (கஉ) மத்.உச.கூ. (கூ) யாத்.உச.யக. (கச) யாத்.எ.க. யாத்.யகூ.க. யாத்.ச.சு. யோபு.அ.க. (கஊ) க.சாமு.உ.உ. ஏசா.சு.இ.ரு.யஅ.உ.உ. மாற்.யெ.உச.கூ. (கசு) யாத்.யகூ.கூ.யக. எ.பி.யெ.யஅ. (கஎ) யாத்.யகூ.கூ.யச. (கக) யோசு.உ.யக. (சய) லேவி.உ.உ.கூ. அதி.ரு.யக. எ.பெ.சு.உ. (சஉ) யோசு.உ.ய.அ. (சக) எண்.கூ.இ.சு.யச. (சஊ) அதி.கூ.உ.கூ. (சச) எண்.உச.உ.ச. (சச) எண்.உச.கூ.இ.

தையும் பாஷானின் இராசனாகிய ஒகினுடைய தேசத்தையும் வசப்படுத்திக்கொண்டார்கள்.

இ. அதிகாரம்.

க. ஒரேபிலே உடன்படிக்கையை ஏற்படுத்தல்: சு. பத்துக்கட்டளைகளை விவரித்தல்: உஉ. சனங்கள் கேட்டபடி மோசேபத்துக்கட்டளைகளைத் தேவ விடத்திற்பெறல்.

மோசே இஸரவேலரெல்லாரையும் அழைப்பித்து அவர்களை நோக்கி, இஸரவேலரே, நீங்களறிந்துகைக்கொண்டு நடக்கும்படிக்கு, நான் இன்று உங்களுக்கு விவரிக்கின்றேன். நீயா உயப்பிரமாணங்களை யுட்கேளுங்கள்.—நம்முடைய தேவனாகிய யெகோவா ஒரேபிலே நம்முடனே உடன்படிக்கைபண்ணினார்.—அந்த உடன்படிக்கையை யெகோவா நம்முடையபிதாக்களுடனல்ல, இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற எங்களுடையவர்களோடும்பண்ணினார்.—நீங்கள் அக்கினிக்குப்பயந்த மலையில் ஏறாததினால், நான் யெகோவாவின் வாக்கை உங்களுக்குணர்ந்துமொருட்டு, அக்காலத்தில் யெகோவாவுக்கும் உங்களுக்கும் மத்தியஸ்தமாய் நிற்றக.—அந்த மலையில் அக்கினிமத்தியினின்று யெகோவா முகமுகமாய் உங்களுடனேபேசி, நீ அடிமைப்பட்டிருந்த இடமாகிய எகிப்து தேசத்தினின்றும் உன்னைப் புறப்படுத்திய யெகோவா வாகிய நானே உன் தேவன்.—என்னையன்றி நீ வேறு தேவர்களைப்பற்றிக்கொள்ளவேண்டாம்.—தொழிற்படுத்திய எந்தவிக்கிரகத்தையாகிலும், மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழே சுவத்திலுமுள்ள எந்த வஸ்துவின் பிரதிருபத்தையாகிலும், நீ யுனக்குண்டாகவேண்டாம்: நீ அவைகளை நமஸ்கரிக்கவுஞ்சேலிக்கவும் வேண்டாம்.—உன் தேவனும் யெகோவாவுமாகிய நான், பிதாக்கன்செய்த அதிகக் கிரமத்தை என்னைப் பகைக்கிற பிள்ளைகளிடத்தில் மூன்றுதாறு தலைமுறைவரைக்கும் விசாரிக்கிற எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறேன்.—என்னிடத்திலுண்டானவற்று, என்கட்டளைகளைக்காத்துக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரந்தலைமுறைவரைக்கும் தயைசெய்கிறவராயிருக்கிறேன்.—உன் தேவனாகிய யெகோவாவின் நாமத்தை வீணாய்வுவழங்காயாக. யெகோவா தமது நாமத்தை வீணாய்வுவழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.—உன் தேவனாகிய யெகோவா உன்கிட்டக்கட்டளைப்படி ஒய்வுநாளிப்பரிசுத்தமாய்வுக ஆசரிப்பாயாக.—ஆறுநாளும், நீவேலையெய்து உன் ஷெல்லாக்கிரமையையும் நடத்துவாயாக.—உன் தேவனாகிய யெகோவாவின் ஒய்வுநாளாகிய

ஏழாம்நாளில் நீயானாலும், உன்புத்திரனானாலும், உன்புத்திரியானாலும், உன் பணிவிடைக்காரனானாலும், உன் பணிவிடைக்காரியானாலும், உன் ஏறதானாலும், உன் கழுதையானாலும், உன்னிடத்திலுள்ள மற்றெந்த மிருககீசனானாலும், உன் வாசல்களிலுள்ள பரதேசியானாலும், யாதொரு வேலையையுஞ்செய்யவேண்டாம்: அதிலே நீ இளைப்பாறுகிறதுபோல உன் பணிவிடைக்காரனும் உன் பணிவிடைக்காரியுமிளைப்பாறவேண்டி.—நீ எகிப்து தேசத்தில் அடிமைப்பட்டிருந்தாய், உன் தேவனாகிய யெகோவா கைவல்லபத்தினாலும், ஒங்கிய கரத்தினாலும் விடத்திலிருந்து உன்னைப் புறப்படுத்தியதார். ஆதலால் ஒய்வுநாளி ஆசரிக்கவேண்டிமென்று உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளைப்பட்டார்: அதை நிறைத்துக்கொள்.—உன் தேவனாகிய யெகோவா உனக்களிக்குந்தேசத்தில் உன் ஆயுள் நீடித்திருப்பதற்கும், உனக்கு நன்மையுண்டாவதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்கிட்ட கட்டளைப்படியே உன் பிதாவையும் உன் மாதாவையும் கணம்பண்ணுவாயாக.—கொலை செய்யாயாக.—விபசாரஞ்செய்யா யெய்யாக.—களவு செய்யாயாக.—பிறனுக்கு விடுக உயிரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாயாக.—பிறனுடைய மனைவியை இச்சியாயாக, பிறனுடைய வீட்டையும், அவன் நிலத்தையும், அவன் பணிவிடைக்காரனையும், அவன் பணிவிடைக்காரியையும், அவன் ஏறதையும், அவன் கழுதையையும், பிறனுடைய மற்றெந்தப்பொருளையும் இச்சியாயாகவென்று சொன்னார்.

யெகோவா மலையில் அக்கினியிலும், மேலே கத்திலும், காரிருளிலும் கின்று சபையாகிய உங்களுடையவர்களுக்கும் இவ்வாக்குகளை உரத்த சத்தத்துடனே சொன்னார்: அவைகளுடனே வேறென்றையுங்கூட்டாமல், அவைகளை இரண்டே கற்பலகைகளில் எழுதி எணக்கு ஒப்பித்தார்.—மலை அக்கினிபற்றியெரிய, இருளின் மத்தியிலுண்டான சத்தத்தை நீங்கள் கேட்டவுடனே கோத்திரத்தலைவரும் முதியோருமாகிய நீங்களெல்லாரும் என்சமீபத்தில்வந்து, —நம்முடைய தேவனாகிய யெகோவா தமது மகிமையையும், தமது கத்துவத்தையும், நமக்குத்தாண்பித்திருக்கிறாரே, அக்கினியின்மத்தியினின்று அவருடைய சத்தத்தையுங்கேட்டோம்: தேவன் மனிதனுடனே பேசவும், அவனுயிரோடிருக்கவும் இந்நாளிலே கண்டோம்.—இந்தப்பெரிய அக்கினி எங்களைப் பட்டிக்குமே: நாங்களின்னும் நம்முடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக்கேட்

(இ. அ. இ. உ.) யாத். யெ. க. (க) மத். யெ. யெ. எ. பி. அ. க. (ச) யாத். உ. யெ. உ. க. கலா. க. யெ. யாத். யெ. யெ. (இ) யாத். யெ. க. (ச) யாத். உ. யெ. (எ) யாத். உ. யெ. க. (அ) யாத். உ. யெ. ச. (க) யாத். க. ச. எ. (ய) எரே. க. உ. யெ. தானி. க. ச. (யெ) யாத். உ. யெ. எ. மத். இ. க. (யெ) யாத். உ. யெ. அ. (யெ) யாத். உ. யெ. எ. எசே. க. உ. யெ. (யெ) ஆதி. உ. யெ. யாத். யெ. க. உ. க. எ. எ. பி. ச. ச. (யெ) ஆதி. யெ. யெ. (யெ) யாத். உ. யெ. எ. பி. ச. உ. க. கொலோ. க. உ. யெ. (யெ) யாத். உ. யெ. க. மத். இ. உ. க. (யெ) யாத். உ. யெ. யெ. ஓக். யெ. யெ. யாத். உ. யெ. க. (யெ) யாத். உ. யெ. யெ. ரோ. யெ. க. (உ) யாத். உ. யெ. க. (உ) யாத். உ. யெ. மீ. கா. உ. யெ. அ. ப. க. உ. க. ஓக். யெ. யெ. ரோ. எ. எ. ரோ. யெ. க. (உ) யாத். உ. யெ. யாத். க. யெ. (உ) யாத். உ. யெ. யெ. (உ) யாத். யெ. க. நியா. யெ. உ. உ.

டால் மரிப்போம்; நாங்கள் மரிக்கவேண்டவெ
 ௨௬ தென்ன.—அக்கினிமத்தியினின்றுபேசுகிற சேவ
 னுள்ள தேவனுடையவாக்கைக்கேட்டுஞ்சேவித்
 திருப்பவர்கள் மாமிசமுள்ள யாவருக்குள்ளும்
 ௨௭ நம்மைப்போலாராகிலுமுண்டோ.—நீரே சமீபித்
 து நம்முடைய தேவனாகிய யெகோவா
 சொல்லும் யாவையுங்கேளும்: நம்முடைய தே
 வனாகிய யெகோவா சொல்லும் யாவையும்
 நீரே எங்களுக்குச்சொல்லவேண்டும்; நாங்கள்
 கேட்டுக்கொண்டு அதின்படிசெய்வோமென்றீர்
 ௨௮ கள்.—நீங்கள்என்னுடையசொல்லியவாக்குகளை
 யெகோவா கட்டினார்; யெகோவாஎன்னை
 நோக்கி, இந்தச்சனங்கள் உன்னுடனேசொன்
 னவாக்குகளைக்கேட்டேன்: அவர்கள் சொல்ல
 ௨௯ தெல்லாம் நன்றாய்ச்சொன்னார்கள்.—அவர்களும்
 அவர்கள் பிள்ளைகளுஞ்சதாகாலமும்வாழ்வடை
 யும்பொருட்டு, எனக்குப்பயந்து என் சகலகட்
 டனைகளையும் இடைவிடாமற் காத்துக்கொள்வ
 தற்கேற்ற இருதயம் அவர்களுக்குண்டானால் கல
 ௩௦ மே.—நீபோய், நீங்கள் உங்கள் கூடாரங்களுக்
 குத் திரும்பிப்போங்கென்று அவர்களுக்குச்
 ௩௧ சொல்லு.—நீயோ, நானவர்களுக்குச்சதந்தரமா
 கக்கொடுக்குந்தேசத்தில் அவர்கள் செய்யும்படி
 நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய கட்டளை
 கள் விதிகள் நியாயப்பிரமாணங்கள்யாவையும் உ
 னக்குச்சொல்ல, என்னிடத்தில் நில்லென்றார்.—
 ௩௨ உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு
 கு விதித்தபிரகாரஞ்செய்யச் சாவதானமாயிருந்
 ௩௩ தல்: வலப்புறமாவது இடப்புறமாவது சாயாதி
 ருப்பீர்களாக.—நீங்கள் சதந்தரிக்குந்தேசத்திலே
 சேவித்துவாழ்ந்து நீடித்திருக்கும்படி, உங்கள் தே
 வனாகிய யெகோவா உங்களுக்குவிதித்தவழி
 யெல்லாவற்றிலுமே நடக்கக்கூடுவர்கள்.

௯. அதிகாரம்.

௧. கட்டளையின்தாற்பரியம்: கட்டளைக்கு அமை
 வது கடமையெனக்காட்டல்: ௩. அதற்கிசைய
 நடக்கும்படி உபதேசித்தல்.
 ௩ உன் தேவனாகிய யெகோவாவுக்குப்
 பயந்து சேவித்திருக்கும் எல்லாநாட்களிலும், நீ
 யும், உன் புத்திரரும், உன் பெளத்திரரும், நானு
 னக்கு விதிக்கிற அவருடையவிதிகள் கட்டளை
 கள்யாவையும் காத்துக்கொள்வதினால், உன்வாழ்
 ௨ னாங்கள் நீடித்திருக்கும்படிக்கு,—நீங்கள் சதந்த
 ரிக்கப்போகிறதேசத்தில் செய்யும்படி உங்களுக்
 குப்போதிக்க, உங்கள் தேவனாகிய யெகோ
 வா சொல்லியகட்டளைகளும், விதிகளும், நியா
 யப்பிரமாணங்களுமியைவகளை.

௩ இலரவேலே, உனக்கு நன்மையுண்டாவதற்

கும், உன் பிதாக்களின் தேவனாகிய யெகோ
 வா உனக்குச்சொல்லியபிரகாரம் பாலுந்தேனும்
 பெருகுகிறதேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவ
 தற்கும், அவைகளுக்குச்செவிகொடுத்து, அவை
 ௪ களின்படி செய்யச்சாவதானமாயிரு.—இலரவே
 லே, கேள், நம்முடைய தேவனாகிய யெகோ
 வா, ௩ரே யெகோவா.—உன்பூரண இருதயத்
 ௫ தோடும், உன்பூரண ஆத்தமத்தோடும், உன் பூ
 ரணபலத்தோடும் உன் தேவனாகிய யெகோ
 வாவின்விடத்திலன்புகூர்வாயாக.—இன்று நானு
 ௬ னக்குக் கட்டளையிடுகிற இவ்வாக்குகள் உன்
 இருதயத்திலிருக்கக்கடவன.—நீ அவைகளைச்
 ௭ சாக்கிரதையாய் உன் பிள்ளைகளுக்குப்போதித்
 து, உன் வீட்டிலிருக்கிறபொழுதும், வழியில்
 நடக்கிறபொழுதும், படுக்கிறபொழுதும், எழற்
 திருக்கிறபொழுதும், அவைகளை யெடுத்துச்சொ
 ௮ ல்வி,—அவைகளை உன் கையில் அடையாளங்க
 னாகக்கட்டிக்கொள்ளக்கடவாய், அவைகள் உன்
 கண்களுக்கிடையே துதலணியாக இருக்கக்கட
 ௯ வன.—அவைகளை உன்வீட்டுநிலைகளிலும், வா
 சல்களிலும் எழுதுவாயாக.—உன் தேவனாகிய யெ
 ௧௦ கோவா உனக்களிக்கும்படி ஆபிரகாம்,
 ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்
 கு ஆணையிட்டிக்கொடுத்ததேசத்தில் உன்னைப்
 பிரவேசிப்பித்தபின்பு நீ உண்டாக்காதவிஸ்தா
 ரமும் அலங்காரமுமான பட்டணங்களையும்,—
 ௧௧ நீ நிரப்பாத சகல உத்தமபதார்த்தங்களினாலும் யெ
 கிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல்வெட்டப்
 பட்டிருக்கிற கிணறுகளையும், நீ நடாததிராட்
 சத்தோட்டங்களையும் சீதவிருட்சத் தோப்புக்க
 ௧௨ னையும், அவர் உனக்குத்தர, நீ புசித்துத்திருத்திய
 டையுங்காலத்தில்,—நீ அடிமைப்பட்டிருந்த இட
 ௧௩ மாகிய எகிப்துதேசத்தினின்றும் உன்னைப்புறப்
 படச்செய்த யெகோவாவை மறவாமல், எச்
 சரிக்கையாயிரு.—உன் தேவனாகிய யெகோ
 ௧௪ வுக்குப்பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து,
 அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடு
 வாயாக.—உங்களைச்சூழ்ந்திருக்கிற சனங்களின்
 ௧௫ தெய்வங்களாகிய அந்நியதேவர்களைப்பின்பற்ற
 திருப்பீர்களாக: உங்களுக்குள்ளிருக்கிற உன்
 தேவனாகிய யெகோவா எரிச்சலுள்ள தே
 ௧௬ வன்.—உன் தேவனாகிய யெகோவாவின் யெ
 கோபம் உன்மேல்மூண்டு, பூமியைவிட்டு நீங்க
 உன்னைஅழித்துவிடும்.—நீங்கள் மாசாவிடத்திற்ப
 ௧௭ ிட்சித்ததுபோல உங்கள் தேவனாகிய யெகோ
 வாவைப்பரிட்சை பாராதிருப்பீர்களாக.—உன் யெ
 ௧௮ கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக்
 கொடுத்த கட்டளைகளையும், சாட்சிகளையும், வி

(௨௭) யாத்.உய்.யெ. எயி.யெ.யெ. (௨௬) அதி.௩௨.௨௬. சங்.அத.யெ. ஏசா.௪௮.யெ. மத்.௨௬.௩௭. லூக்.யெ.௪௨. (௩௧) கலா.௩.யெ. (௩௨) யோச.௧.௭. நீதி.௪.௨௭. (௩௩) சங்.நாயெ.௧. ஏரே.௭.௨௬. லூக்.௧.௧. (௧) அதி.௧. அதி.௪.௧. அதி. ௫.௧௧. (௨) யாத்.உய்.உய். சங்.நாயெ.யெ. பிர.யெ.யெ. நீதி.௩.௨. (௩) ஆதி.யெ.௫. ஆதி.௨.௨. யாத்.௩.௮. (௪) ஏசா. ௪.௨.௮. மாற்.யெ.௨.௨. யோவா.யெ.௩. ௧.கொரி.௮.௪.௧. (௫) அதி.யெ.யெ.மத்.௨.௨.௩௭. ௨.இரா.௨.௬.௨. (௬) சங். ௩.௭.௧. சங்.நாயெ.யெ. ௧.௮. நீதி.௩.௬. ஏசா.௫.௧.௭. (௭) அதி.௪.௬. சங்.௭.௮.௫. (௮) எபே.௧.௪. (௮) யாத்.யெ.௬. யெ. நீதி.௩.௬. நீதி.௧.௨.௧. (௯) ஏசா.௫.௮. (௧௦) யோச.௨.௪.யெ. (யெ) மத்.௪.௪. சங்.௧.௧.௧. ஏசா.௪.௫. ௨.௬. ஏரே.௪.௨. (யெ) ஏரே.௨.௫.௬. யாத்.உய்.௫. (யெ) மத்.௪.௭. யாத்.யெ.௨.௭. ௧.கொரி.யெ. (யெ) சங்.நாயெ.௪.

திகளை யுஞ் சாக்கிரதையாய்க்காத்துக்கொள்வீர்களாக. — யெகோவா தாம் சொல்லியபடி உன்சத்தருக்களெல்லாரையும் உன் முன்னிலையினின்றுகூறுத்தாத்திலெவார். — யெகோவா உன்பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேத்தமதேசத்தில் நீ பிரவேசித்து, அதைச்சத்தரிப்பதற்கும், உனக்கு நன்மையுண்டாவதற்கும், யெகோவாவின் பார்வைக்குச்செவ்வையும் நன்மையுமானவைகளை உன்னைச் செய்யக்கடவீர்கள். — வருங்காலத்தில் உன்புத்திரர், நம்முடைய தேவ னாகிய யெகோவா உங்களுக்குக் கட்டினையிட்டு இந்தச் சாட்சிகளும், விதிகளும், நியாயப்பிரமாணங்களுமென்னைவென்று உன்னிடத்திற்கேட்டால், — நாம் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருந்தோம், எகிப்தினின்றும் நம்மையெகோவா கைவல் உலவத்தினாலே புறப்படச்செய்தார். — யெகோவா நம்முடைய கண்களுக்கு முன்பாக எகிப்திலே பார்வோனுக்கும், அவன்குடும்பத்தாரனைவருக்கும், மகத்துவமும் கடுமையுமான அடையாடகளைகளையும், அற்புதங்களையும் காண்பித்து, — நாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேசத்துக்கு நம்மை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக்கொடுக்கும்படி அவ்விடத்தினின்று உம் நம்மைப் புறப்படச்செய்தார். — இந்நாளிலிருக்கிறதுபோல நம்மை உயிரோடேகாப்பதற்கும், நித்தமும் நமக்கு நன்மையுண்டாவதற்கும் நம்முடைய தேவ னாகிய யெகோவாவுக்குப்பயந்து, இந்த விதிகளையெல்லாம் காத்துக்கொள்ளவேண்டுமென்று யெகோவாகட்டினையிட்டார். — ஆகையால் நம்முடைய தேவ னாகிய யெகோவா நமக்கு விதித்த பிரகாரம், நாம் அவர்சமுக்கத்தில் இந்தச்சகல கட்டளைகளின் படிக்கும் செய்தால் நமக்கு நீதியாகுமென்று உன்புத்திரனுக்குச்சொல்லவேண்டும்.

எ. அதிகாரம்.

க. விக்ரிகாரானைக்காரருடன் கூடாமல் விலக்கல்: யெகோவா கட்டளையைக்காப்பதில் வரும்பலனையும் ஆசீர்வாதத்தையும் விவரித்தல்.

நீசுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவ னாகிய யெகோவா உன்னைப்பிரவேசிப்பித்து, உன்னிலும் அதிகதிரளானவர்களும், பலமுள்ளவர்களும்ாயிருக்கிற சாதியாராகிய எத்தியர், கிரீக்காயியர், எமோரியர், காணியர், பெர்சியர், ஈவியர், எபுசியராகிய இவ்வெழுசாதியாரையுமுன் உன் முன்னிலையினின்றும் தாத்தி, — உன் தேவ னாகிய யெகோவா அவர்களை உன்னிடத்தி

லொப்பிக்கும்பொழுது, அவர்களைமுறிய அடித்து முழுமையும் நாசப்படுத்து; அவர்களுடனே உடன்படிக்கைபண்ணவும், அவர்களுக்கிரங்கவும் வேண்டாம். — என்னைப்பின்பற்றும் அந்நிய தேவர்களைச்சேவிக்கும்படி அவர்களுன்புத்திரரைத்திருப்புவார்களே; அதனால் யெகோவாவின் கோபம் உன்மேல் மூண்டு உன்னைச் சீக்கிரமாயழிக்கும். — ஆதலால் அவர்களுடே நீ விவாகசம்பந்தஞ் செய்யவேண்டாம்; உன்புத்திரியை அவனுடைய புத்திரனுக்குக்கொடுக்கவும், வேண்டாம்; அவனுடைய புத்திரியை உன்புத்திரனுக்காகக்கொள்ளவும் வேண்டாம். — அவர்களுடையவேதிகைகளை யிடித்து, சிலைகளைத்தகர்த்து, அவர்களுடைய அஷூர்விரூட்சங்களைத்தரித்து, தொழிற்படுத்திய விக்கிரகங்களை அக்கினியிலெரித்துப்போடவேண்டும். — நீ உன் தேவ னாகிய யெகோவாவுக்குரிய பரிசுத்த சனமாயிருப்பதினால், உன் தேவ னாகிய யெகோவா பூமியிலுள்ள சமஸ்தசனங்களிலும் உன்னையே தமக்குரிய சொந்தச்சனமாகத் தெரிந்துகொண்டார். — யெகோவா உங்களிடத்திலன்புவைத்து உங்களைத்தெரிந்துகொண்டு நீங்கள்மற்றச்சனங்களில் திரளானவர்களென்றல்ல; சகலசனங்களுக்குள்ளும் உங்கள் தொகையிக்கு அற்பம். — யெகோவா உங்களை நேசித்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு கிட்ட ஆணையைக் காக்கவேண்டுமென்பதினாலும், யெகோவா உங்களைக் கைவல்லபத்தினால், நீங்கள் அடிமைப்பட்டிருந்த இடமாகிய எகிப்துராசன பார்வோனுடைய கையினின்றும் மீட்டுக்கொண்டெவந்தார். — ஆதலால் உன் தேவ னாகிய யெகோவாவே தேவ னென்றும், அவர் தம்மிலன்புவைத்துத்தமதுகட்டளைகளைக் காத்துக்கொள்ளுகிறவர்களுக்கு ஆயிரத்தலைமுறைவரைக்கும் உடன்படிக்கையை யும், தவையும்காக்கும் உண்மையுள்ள தேவ னென்றும், — தம்மைப் பகைக்கிறவர்களுக்கும் பிரத்தியயட்சமாய்ப் பிரதிசெய்து, அவர்களை அழிப்பாரென்றும், தாமதஞ்செய்யாமற் சீக்கிரமாகவே தம்மைப் பகைக்கிறவனுக்குப் பிரதிசெய்வாரென்றும் நீயுணர்ந்து, — நீ செய்யும்படி நாளினன்று உனக்கு விதிக்கிற கட்டளைகளையும், விதிகளையும், நியாயப்பிரமாணங்களையும் காத்துக்கொள்வாயாக.

இந்த நியாயப்பிரமாணங்களை நீங்கள் கேட்டு உடுக்காத்துகடப்பீர்களானால், உன் தேவ னாகிய யெகோவா உன்பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த உடன்படிக்கையை யும் கிருபையை

(யெ) எண்.கூ.கூ. (யெ) யாத்.யெ.உச. (உய) யாத்.யெ.யெ. (உக) யாத்.கூ.யெ. யாத்.யெ.கூ. (உஉ) யாத்.எ—அ—க—ய—யெ—யெ. (உச) யோபு.கூ.எ.அ. எரே.கூ.உ.ச. சங்.ச.க.உ. லூக்.யெ.உ. (உடு) லேவி.யெ.உ. ரோ.யெ.கூ. (எ. அதி. க.) சங்.ச.ச.உ.கூ. ஆதி.யெ.யெ. (உ) அதி.உ.கூ.யெ. லேவி.உ.எ.உ.அ.உ.கூ. எண்.கூ.கூ.உ. யோச.கூ.யெ. யோச.யெ.உ.அ.ச.யெ. யாத்.கூ.யெ.யெ.யெ.கூ. நியா.உ.உ. யோச.உ.யெ. நியா.க.உ. (ச) யோச.உ.கூ. யெ. க.இரா.யெ.உ. எஸ்ரூ.கூ.உ. (டு) யாத்.உ.கூ.உ. யாத்.யெ.கூ. சங்.டு.யெ. எரே.உ.கூ. (க) யாத்.யெ.கூ. ஆமோ.கூ.உ. க.பேதுரு.உ.கூ. (அ) யாத்.கூ.யெ. லூக்.கூ.கூ.எ.எ. யாத்.யெ.கூ.யெ. (க) ஏசா.ச.கூ.எ. க.கொரி.க.கூ. உ.கொரி.க.யெ. க.தெச.கூ.உ.ச. உ.தீமோ.உ.யெ. எபி.யெ.யெ. க.யோவா.க.கூ. (ய) யாத்.உ.யெ.கூ. நிகி.கூ.கூ. தானி.கூ.ச. (யக) ஏசா.கூ.யெ. நாகூ.கூ.உ. அதி.கூ.உ.கூ. (யெ) லேவி.உ.ச.கூ. சங்.கூ.அ.கூ. லூக்.கூ.கூ.எ.எ.எ.கூ.

யும் உனக்காகக்காத்து-உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்கு அளிப்பேனென்று உன்பிதாக்களுக்கு ஆணையிடக்கொடுத்த தேசத்தில் உன்னை விருத்தியடையப்பண்ணி, உன்கருப்பக்கனிகளையும், உன் நிலத்தின்கனிகளாகிய தானியத்தையும், உன் திராட்சரசசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுக்கிடையையும் ஆசீர்வதிப்பார்.—
 யச சகலசனங்களிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்: உங்களுக்குள்ளும், உங்கள் மிருகசீவன்களுக்குள்ளும், ஆணிலாயினும் பெண்ணிலாயினும், மடு மலடிராது.—
 யெ ய கோவா சகலநோய்களையும், உன்னிடத்தினின்றும் விலக்குவாய்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடியரோகங்களிலொன்றும் உனக்கு வரவிடாமல், உன்னைப்பயச கைக்கிற யாவரிடத்திலும் வருவிப்பார்.—
 உன் தேவ னாகிய யெ கோவா உன்னிடத்திலொப்பிக்குஞ் சகலசனங்களையும் நிருமூலமாகக்கடவாய்; உன்கண் அவர்களுக்கிரங்கவேண்டாம்: நீ அவர்களுடைய தேவர்களைச் சேவிக்கவேண்டாம்; அது உனக்கு ஒருகண்ணியேயாகும்.—
 அந்தச்சாநியார் என்னிலும் மிகுதியானவர்களாயிருக்க, நானவர்களைத்தாரத்திலிடுவதெப்படியென்று யெ உன் இருதயத்திலே சிந்தனைவந்தால்,—
 உன் தேவ னாகிய யெ கோவா பார்வோனுக்கும் மிக எகிப்தியர் யாவருக்குஞ் செய்ததையும்,—
 உன்கண்கள் கண்டபெரியசோதனைகளாகிய அடையாளங்களையும், அற்புதங்களையும், உன் தேவ னாகிய யெ கோவா உன்னைப்பறப்படச்செய்து காட்டினபலத்தகையையும், நீட்டிய புயத்தையும் உற்றுணர்ந்து அவர்களுக்குப் பயப்படாதிரு: உன்னைப்பயப்படுத்தாஞ்சகலசனங்களுக்கும் உன் தேவ னாகிய யெ கோவா அப்படிச்செய்ய உயவார்.—
 உனக்குத் தப்பி ஒளித்துக்கொள்ளுகிறவர்களும் அழிந்துபோகும்வரைக்கும் உன் தேவ னாகிய யெ கோவா அவர்களுக்குள்ளே குளவிக உக னாயனுப்புவார்.—
 உன் தேவ னாகிய யெ கோவா உங்களுக்குள்ளேயிருக்கிறார்: அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன்; ஆதலால் அ உவர்களுக்குப் பயப்படவேண்டாம்.—
 அந்தச்சாநியாரை உன் தேவ னாகிய யெ கோவா உன் முன்னிலையினின்றும் கொஞ்சங்கொஞ்சமாய்த் தாரத்திலிடுவார்: நீ அவர்களை ஒருமிக்க அழிக்கலாகாது; காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெ உக ருகிவிடும்.—
 உன் தேவ னாகிய யெ கோவா அவர்களை உன்னிடத்தில் ஒப்பித்து, அவர்கள்நா சமாகுமளவும் அவர்களை மகா சங்காரத்தோடே உச சங்கரிப்பார்.—
 அவர்களுடைய இராசாக்களை அவர் உன்கையில் ஒப்பித்ததின் பின்பு அவர்கள்

வானத்தின்கீழிராமல் ஒழிந்துபோகும்வண்ணம் அவர்களைச் சங்கரிக்கக்கடவாய்: நீ அவர்களைச் சங்கரித்து முடியும்வரைக்கும் ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள்.

அவர்களுடைய தேவர்களின் தொழிற்படுத்தி உருயவிக்கிரகங்களை அக்கினியிலெரிக்கவேண்டும்: அவைகளிலுள்ள பொன் வெள்ளிகளினால், நீ வஞ்சிக்கப்படவுங்கூடும்; ஆதலால் அவைகளை இச்சியாமலும், எடுத்துக்கொள்ளாமலும்: அவைகள் உன் தேவ னாகிய யெ கோவாவுக்கு அருவருப்பானவைகள்.—
 அவைகளைப்போல உச நீயுஞ்சாபம்பெறும்படி அருவருப்பானவைகளிலொன்றையும் உன்விட்டுக்குக்கொண்டுபோகாதிரு: அதுசாபத்துக்குட்பட்டபடியால் நீ அதை முழுவதும் புறக்கணித்து வெறுக்கக்கடவாய்.

அ. அதிகாரம்.

இஸரவேல் சந்ததியாருக்குத் தேவன் செய்த தையினியித்தம் அவருடைய கட்டளையைக் காத்துக்கொள்ளும்படி மோசே அவர்களுக்கு ணர்த்தல்.

நீ சீவித்து, விருத்தியடைந்து, உன் பிதாக்களுக்கு யெ கோவா ஆணையிடக்கொடுத்த தேசத்திற் பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படியென்று நான் இன்று உனக்கிடுகிற சகலகட்டளைகளின்படிக்கும் செய்யச்சாவதானாயிரு.—
 உன் தேவ னாகிய யெ கோவா தமதுகட்டளைகளை நீ காத்துக்கொள்வாயோ, இல்லையோவென்று உன் இருதயத்திலுள்ளதையறிந்து, உன்னைச்சோதிக்கும்பொருட்டு, உன்னைச்சிறுமைப்படுத்தி, இந்த நூற்புதுவருஷமளவும் வனந்ரத்தில் உன்னை நடத்திவந்த வழிகளையாவையும் நீனைப்பாயாக.—
 மனிதன் அப்பத்திலுலே சீவிக்கிறதாமன்றி, யெ கோவாவின் வாயினின்றும் புறப்படுகிற எந்த வாக்கினாலுஞ் சீவிக்கிறுனென்று உனக்குணர்த்தும்படி அவர் உன்னைப்பசியடையச்செய்து, உன்னைச் சிறுமைப்படுத்தி, நீயும் உன்பிதாக்களும் அறியாதமன்னுவினாலே உன்னைப்போஷித்தார்.—
 இந்நூற்புதுவருஷம் உன்வஸ்திரம் பழையதாய்ப்போகவுமில்லை, உன்கால்கள் வீங்கவுமில்லை.—
 ஒருவன் தன் புத்திரனைச் சிட்டுசைபண்ணுகிற பிரகாரம் உன் தேவ னாகிய யெ கோவா உன்னைச்சிட்டுசைபண்ணினதை உன்னிருதயத்தில் அறிந்திருக்கிறாய்.—
 உன் தேவ னாகிய யெ கோவாவுக்குப்பயந்து, அவருடைய வழியில் நடந்து, அவருடைய கட்டளைக்காத்துக் கொள்ளக்கடவாய்.—
 தாழ்ந்தபூமிகளிலும், மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும், ஊற்றுக்களும், மடுக்களும்,—
 கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சக்கொடிகளும், அத்திரமரங்களும், மா

(யெ) யோவா. யச. உச. (யச) யாத். உசு. உசு. (யெ) யாத். க. யெ. யாத். யெ. உசு. (யசு) யாத். உசு. க. நியா. அ. உஎ. எண். க. க. (உய) யாத். உசு. உசு. யோசு. உசு. யெ. (உச) எண். யெ. உய. அதி. யெ. எ. நி. கி. க. (நி) கி. ச. யெ. (உஉ) யாத். உசு. உசு. க. யெ. (உச) யோசு. யெ. உசு. உசு. யாத். யெ. யெ. யோசு. க. க. (உசு) யாத். க. உ. யெ. க. நாளா. யெ. யெ. யோசு. எ. க. உசு. நியா. அ. உஎ. செப். க. க. (உசு) யோசு. க. யெ. யெ. — (அ) அதி. க. அதி. ச. க. (உ) சங். க. யெ. ஆமோ. உ. யெ. யாத். யெ. ச. உ. நாளா. க. உசு. யோவா. உ. உசு. (க) யாத். யெ. உசு. யாத். யெ. யெ. யெ. சங். யெ. உசு. மத். ச. ச. (ச) நி. கி. க. உசு. (நி) உ. சாமு. எ. யெ. சங். அ. க. உசு. நீதி. க. யெ. எ. யெ. உ. க. வெளி. க. யெ. க.

துளமரங்களும், சேதவிருட்சத்தின் எண்ணெயும், ௯
 தேனும் உள்ளதும்,-முட்டிநறி அப்பம்புசிக்கத்
 தக்கதும், ஒன்றும் உனக்குக்குறைவுபடாததும்,
 இருப்புக்கல்லுகளும், பித்தனைவெட்டி யெடுக்
 கத்தக்கமலைகளுமுள்ளதுமாகிய உத்தமதேசத்தில்
 உன் தேவ னாகிய யெ கோ வா உன்னைப்பிர ௩
 வேசிப்பித்தபின்பு,—நீ புசித்துத் திருத்தியடைந்
 திருக்குங்காலத்தில், அந்த உத்தமதேசத்தை உனக்
 களித்ததற்காக உன் தேவ னாகிய யெ கோ வா ௪
 வைஸ்தோத்திரஞ்செய்யக்கடவாய்.-இன்றுநான்
 உனக்கிடமிரு அருடைய கட்டளைகளையும், நி
 யாயப்பிரமணங்களையும், விநிகளையும் காத்துக்
 கொண்டு, நீ உன் தேவ னாகிய யெ கோ வா ௫
 வைமறவாமல், எச்சரிக்கையாயிரு.—நீ புசித்துத்
 திருத்தியடைந்து, நல்லவிடிகளைக்கட்டி, அவை ௬
 களில் வாசம்பண்ணி,—திரளான ஆடு மாடுகளையு
 ம், மிகுந்த பொன் வெள்ளிகளையும், மிகுதியான
 ம்றும் ஆஸ்திகளையுமுடையவலையிருக்குங்
 ௭ ச காலத்தில்,—உன் இருதயம் இறுமாப்படையா
 மலும், நீ அடிமைப்பட்டிருந்த இடமாகிய எகிப்
 தினின்றும் உன்னைப் புறப்படச்செய்தவரும்,— ௮
 பின்னே உனக்கு நன்மைசெய்யும்பொருட்டு,
 உன்னைச் சிறுமைப்படுத்திச்சோதிக்கும்படி, அக்
 கினிச்சசூப்பங்களும், தேள்களும், தண்ணீரில்
 லாத வரட்சியுமுள்ள பூமியாகிய பயங்கரமான
 வறாந்தரவழியாய் உன்னையழைத்தவரும், உனக்
 காக்கப்பாறையான கன்மலையினின்றும் தண்ணீர் ௯
 று புறப்படப்பண்ணினவரும்,—உன் பிதாக்களும்
 அறியாதமன்னாவினாலேவறாந்தரத்தில் உன்னைப்
 போலித்துவந்தவருமாகிய உன் தேவ னாகிய ௧௦
 யெ கோ வா வை நீ மறவாமலும்,—என் சுயசா
 மர்த்தியமுங்கைப்பெல்லுமிந்த ஐசுவரியத்தைச்
 சம்பாதித்தனவென்று நீ உன்னிருதயத்தில் எண்
 ௧ ௧ ணிக்கொள்ளாமலுயிரு.—உன் பிதாக்களுக்கு ஆ
 ணையிட்டிக்கொடுத்த தமது உடன்படிக்கையை
 நிலைப்படுத்தும்படி உன் தேவ னாகிய யெ கோ
 வா வே இன்று இருக்கிறதுபோல, உனக்கு ஐசு
 வரியத்தைச் சம்பாதிப்பதற்கான சாமர்த்தியத்
 தைத்தருகிறவர்: ஆ தலால் அவரையே நினைத்துக்
 ௧௨ கொள்வாயாக.—உன் தேவ னாகிய யெ கோ
 வா வை நீ சற்றும் மறந்து அந்நிய தேவர்களைப்
 பின்பற்றி, அவர்களைச்சேவித்து, அவர்களைத்தொ
 முதுகொள்வாயானால், அழிந்தேபோவாயென்று
 ௧௩ உனக்குச் சாட்சியாகுகிறேன்.—உன்னை விட்டு
 விடிக யெ கோ வா வாலே அழிக்கப்பட்ட ச
 ணங்கள்தோல் நீயும் உன் தேவ னாகிய யெ
 கோ வாவின் வாக்குக்கமையாதிருப்பதினால்
 அழிக்கப்படுவாய்.

க. அதிகாரம்.
 மோசே அவர்கள் தங்கள் தங்கள் சுயநீதியிலும்
 பிக்கைவையாதபடி கட்டளைமீறினதையெடுத்து
 துரைத்தல்.
 இஸ்ரவேலே கேள்: நீ இக்காலத்தில் யோர்தா ௧
 னைக்கடந்து, உன்னிலும், மகத்துவமும் வல்ல
 மையுமுள்ள சாகியாரையும் வானத்தை அளவிய ௨
 மதில்கூழ்ந்த பெரிய நகரங்களையும்,—நீ கண்டு
 கேள்விப்பட்டும் ஏதுக்கின் புத்திரருக்கு முன்
 நிற்பவன் ஆரென்றுபேசிய எலக்கின் புத்திர ௩
 ராகிய பெரியவர்களும் செய்தவர்களுமான ச
 ணங்களையும், வசப்படுத்துவதற்குப்போகியும்.—
 உன் தேவ னாகிய யெ கோ வா உனக்குமுன் ௪
 பட்டிக்கும் அக்கினிபோலச்சென்று, அவர்களை
 நாசப்படுத்தி, அவர்களை உனக்கடிப்படுத்துவா
 ரென்பதை இந்நாளில் அறி: ஆதலால் யெ கோ ௫
 வா உனக்குச் சொல்லிய பிரகாரம் நீ அவர்களைச்
 சீக்கிரமாய்த்துரத்தி அவர்களையழிப்பாய்.—உன் ௭
 தேவ னாகிய யெ கோ வா உன் முன்னிலையி
 னின்றும் அவர்களைத் துரத்தி விட்டதின்பின், என்
 நீதியின் நிமித்தம் இந்தத் தேசத்தைச் சுதந்தரித்
 துக்கொள்ளும்படி யெ கோ வா என்னை ௮
 ஆழைத்துவந்தாரென்று நீ உன்னிருதயத்தில் எண்
 ணத்தகாது: அந்தச்சாகியாருடைய பாவத்தினி
 மித்தமே யெ கோ வா உன் முன்னிலையினின்
 ௯ றும் அவர்களைத் துரத்திவிடுகிறார்.—நீ அவர்கள்
 தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசிப்ப ௧௦
 து, உன் நீதியினாலும், உன் மனநேர்மையினாலு
 மல்ல, அந்தச்சாகியாருடைய பாவத்தினிமித்தத்
 தினாலும், யெ கோ வா ஆபிரகாம், ஈசாக்கு,
 யாக்கோபென்னும் உன் பிதாக்களுக்கு ஆணை ௧
 யிட்டிச்சொல்லியவாக்கை நிலைப்படுத்தவேண்டு
 மென்பதினாலும், உன் தேவ னாகிய யெ கோ வா
 உன் முன்னிலையினின்றும் அவர்களைத் துரத்தி ௨
 விடுகிறார்.—ஆகையால் உன் தேவ னாகிய யெ ௩
 கோ வா அந்த உத்தமதேசத்தை நீ சுதந்தரித்துக்
 கொள்ளும்படி பண்ணுகிறது உன் நீதியின் நிமித்
 ௪ தத்தினாலல்லவென்று அறியக்கடவாய்: நீவணங்
 காத கழுத்துள்ள சணம்.
 நீவறாந்தரத்தில் உன் தேவ னாகிய யெ கோ ௫
 வா வைக் கோப்படுத்தினதை நினை, அதை மற
 வாதிரு: நீ எகிப்து தேசத்தைவிட்டுப்புறப்பட்ட ௬
 நான்முதல் நீங்கள் இவ்விடத்தில் வருமனவும், யெ
 கோ வாவின் கட்டளையை மீறி நடந்தீர்கள்.— ௭
 ஒரேபிலே நீங்கள் யெ கோ வா வைக் கோ ௮
 பப்படுத்தினதினாலே யெ கோ வா உங்களை நி
 ருமூலமாக்குகிறதற்கு உங்கள்மேல் உக்கிரந்
 ௯ கொண்டார்.—யெ கோ வா உங்களுடனெசெய் ௧௦

(௧) அதிக.௧௩.௨௮. (௨) அதிக.௧.௨௬. (௩) நீதி.௩.௧. (௪) ஒசு.௩.௧. (௫) க.கொரி.ச.௭. (௬) ஏசா.௧௩.௨.௩. (௭) எரே.௨.௧. (௮) எண்.௨.௧. (௯) ஒசு.௩.௧. (௧௦) எண்.௨.௧. (௧௧) எரே.௨.௧. (௧௨) எபி.௩.௨. (௧௩) யாத்.௩.௩. (௧௪) சங்.௧.௨௧. (௧௫) க.கொரி.ச.௭. (௧௬) நீதி.௩.௨. (௧௭) ஒசு.௨.௩. (௧௮) அதிக.௩.௩. (௧௯) தானி.௧.௨. (௨௦) உ—(௧.அதி.௧.) யோசு.௧.௩. (௨) அதிக.௨.௩. (௩) எண்.௩.௨. (௪) அதி.௩.௨. (௫) எபி.௩.௨. (௬) அதி.௭.௨. யாத்.௨.௧. (௭) அதி.௩.௩. ரோ.௩.௨. (௮) க.கொரி.ச.௭. (௯) ஆதி.௩.௩. (௧௦) தீ.௩. (௧௧) ஆதி.௩.௨. (௧௨) ஆதி.௩.௩. (௧௩) யாத்.௩.௩. (௧௪) யாத்.௩.௩. (௧௫) யாத்.௩.௩. (௧௬) யாத்.௩.௩.

த உடன்படிக்கையின் பலகைகளாகிய கற்பலகைகளை வாங்கும்படி, நான் மலையிலேறி நாற்பதுநாள் இரவும் பகலும் மலையிலே அப்பம்புகியாமலும், தண்ணீர் குடியாமலுமிருந்தேன்.—
ஓ அப்பொழுது தேவ விர்விலால் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை யெகோவா என்னிடத்தில் ஒப்பித்தார்; சபைகூடியநாளில் யெகோவா மலையில் அக்கினிமத்தியினின்று உங்களுடனேபேசின சகலவாக்குகளும் அவைகளில் எழுதப்பட்டிருந்தன.—இரவும் பகலுமாக நாற்பதுநாள்சென்றபின்பு யெகோவா அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளை என்னிடத்தில் ஒப்பிக்கிறபொழுது,—யெகோவா என்னைநோக்கி, நீ எழுந்து சீக்கிரமாய் இதை விட்டிடுவாய்; நீ என்னிடமிருந்து என்னை நோக்கி, நீ என்னிடமிருந்து தங்கள் சென்னைகளைத் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டிடுவீர்கள், விகிரகத்தைத் தங்களுக்கு வாாப்பித்துக்கொண்டார்கள்.—பின்னும் யெகோவா என்னைநோக்கி, அந்தச் சனங்களைக் கண்டேன்; கேள்விகள், அது வணங்காத கழுத்துள்ள சனம்.—ஆகையால் நான் அவர்களை நிரூபிப்பதற்காக, அவர்களுடைய நாமம் வானத்தில் கீழிராதொழியும்படி செய்ய, என்னை விட்டிடுவீர்; நான் அவர்களிலும் அதிகவல்லபமும் மகத்துவமுமுள்ள ஒருசாதியாரை உன்னைத் தோற்றுவிப்பேனென்று சொல்லுவீர்;—நான் திரும்பி மலையை விட்டிடுவதற்காக; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என்னிரண்டு கைகளிலுமிருந்தன.—நான் பார்த்தபொழுது நீங்கள் உங்கள் தேவ லாகிய யெகோவாவுக்கு விரோதமாய்வாாப்பான ஒருபசுக்கன்றை உங்களுக்கு உண்டாக்கிக்கொண்டு, யெகோவா உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரம் விட்டிடுவீர்கள், இப்படிப் பாவஞ்செய்ததைக் கண்டேன்.—
ஓ நான் என் இரண்டுகைகளிலுமிருந்த அவ்விருபலகைகளையுமெறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்னே உடைத்து விட்டேன்.—யெகோவாவைக்கோபப்படுத்துவதற்கு அவருடைய சமூகத்தில் தீங்கு செய்து, உங்கள் சகல பாவங்கள் நிமித்தமும் யெகோவா உங்களை அழிக்கும்படி உங்கள் மேற்கொண்ட கோபத்திற்கும் உக்கிரத்துக்கும் நான் பயந்தபடியால் முன்போல யெகோவாவின் சமூகத்தில் நாற்பதுநாள் இரவும் பகலும் விழுந்துகிடந்தேன்: நான் போசனஞ்செய்யவரையில் லைப்பானம் பண்ணவும்லை.—
ஓ யெகோவா அந்தவேளையிலும் என் பிராந்த உயிரையைக் கேட்டருளினார்.—யெகோவா ஆரோன்மேலும் மிகுந்த கோபங்கொண்டு அவனை

அழிக்கவேண்டுமென்றிருக்க, ஆரோன் நிமித்தமும் விண்ணப்பம்பண்ணினேன்.—நீங்கள் செய்த உத்தமாவாகிய அந்தப்பசுக்கன்றையெடுத்து, அக்கினியிலெரித்து, அதை மிதித்துத் தானாய்ப்போகும்படி நன்றாய்ப்பொடிசெய்து, அந்தத்தினுள் மலையிலிருந்து ஒருகிறிசுற்றுத்திலேபோட்டேன்.—பின்பு தபிராவிலும், மாசாவிலும், கிரோத்த அந்த உத்தமாவாவிலும், யெகோவாவுக்குக் கடுங்கோபமுண்டாக்கினீர்கள்.—நீங்கள் போய் நானுங்க ஓசுக்களிடத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்களென்று யெகோவா காதேஷ்பர்னியவிலிருந்து உங்களை யனுப்புகிறபொழுதும், நீங்கள் உங்களை தேவ லாகிய யெகோவாவை விசுவாசியாமலும், அவருடைய வாக்குக்குச் செலிக்கொடாமலும், அவருடைய கட்டளையை மீறினீர்கள்.—நா ஓசுக்களை அறிந்தநாள்முதல் யெகோவாவின் கட்டளையை மீறி நடந்துவந்தீர்கள்.—யெகோவா உங்களை அழிப்பேனென்று சொன்னபடியால், நான் முன்போல யெகோவாவின் சமூகத்தில் நாற்பதுநாளிரவும் பகலும் விழுந்துகிடந்தேன்.—மேலும் நான் யெகோவாவை நோக்கி, ஓசுதேவ லாகிய யெகோவாவே, நீர் உமது மகத்துவத்தினாலே மீட்டு, கைவல்லபத்தினால் எகிப்தினின்றும் புறப்படச்செய்த உமது சுதந்தரமாகிய சனங்களை நீர் அழிக்காதிருப்பீராக.—எங் ஓசுகளை நீர் புறப்படச்செய்த தேசத்திலுள்ள மனிதர்களும், யெகோவா அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்த தேசத்திலவர்களைப் பிரவேசிப்பிக்க முடியாமையினாலும், அவர்களைப்பகைத்தபடியினாலும், அவர்களை வணக்கில் கொலைசெய்யும்படிக்கே புறப்படச்செய்தாரென்று பேசாதபடிக்கு,—உமது தாசராகிய ஆபிரகாமையும் ஓசுகளையும் யாக்கோபையும் நினைந்தருளும்; நீர் இந்தச் சனங்களின் மூர்க்கத்தை யும், இவர்களுடைய அதிக்கிரமத்தையும், பாவத்தையும் பாராதீரும்.—நீர் உமது மகாபராகிரமத்தினாலும், ஒங் ஓசுகிய கரத்தினாலும், புறப்படச்செய்த இவர்கள் உம்முடைய சனம், உமது சுதந்தரம் என்று சொல்லிப் பிராந்தனைப்பண்ணினேன்.

ஓ. அதிகாரம்.

க. இரண்டாம் முறைபுத்தககட்டளைகொடுத்தல்: **க.** ஆரோன் மரித்தபின்பு அவன் புத்திரனுக்கு ஆசாரியப்பட்டந்தரித்தல்: **அ.** லேவியரை வேறுபடுத்தல்: **ஓ.** தேவகட்டளை: **ஓஉ.** தேவ லாகிய யெகோவாவுக்குக் காத்துக்கொள்ளும்படிமொசே புத்திசொல்லல்.

அக்காலத்திலேயெகோவா என்னைநோக்கி, **க** நீமுந்தினபிரகாரமாக இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொண்டு, மலையிலேறி என்சமூகத்தில்வா, ஒருமரப்பெட்டியுக்கூடச் செய்ய

(ஓ) யாத்.கூ.யசு. யாத்.கூ.யெ. (ஓஉ) யாத்.கூ.எ. (ஓக) யாத்.கூ.க. உ. இரா.யெ.யசு. (யசு) யாத்.கூ.யெ. அதி. உகூ.உயி. எண்.யசு.யெ. (ஓஇ) யாத்.கூ.யெ. யாத்.கூ.யசு. (யசு) யாத்.கூ.யெ. (யஅ) யாத்.கூ.யசு. யாத்.கூ.யெ. யசு. (யக) யாத்.கூ.யசு. (உக) யாத்.கூ.உ.யெ. ஏசா.கூ.எ. (உஉ) எண்.யசு.க. யாத்.யெ.எ. எண்.யசு.சு.சு. (உக) எண்.யகூ.கூ. (உகூ) யாத்.கூ.யசு. (உஎ) ஆதி.சு.கூ.எ. க.சா.மு.யசு.உ.யெ. யாத்.கூ.யெ. (உக) க.இரா.யசு.யெ. நிகி. க.யெ. சங்.கூ.எ. (ஓ) அதி. க. யாத்.கூ.சு.உ. யாத்.உ.யெ.

உ வேண்டும்.—நீயுடைத்த முந்தின பலகைகளில் நுந்தவாக்குகளை அந்தப்பலகைகளிலும் எழுதுவேன், நீயவைகளைப்பெட்டியிலே வைப்பாயாகவென்றார்.—சீத்தீம்மரத்தினால் நான் ஒருபெட்டியைச்செய்து முந்தினபிரகாரம் இரண்டு கற்பலகைகளைவைட்டி, அவைகளை என்கையிலெடுத்துக்கொண்டு மலையிலேறினேன்.—முன்னே சபைகூடிவந்தநாளில் மலையில் அக்கினி மத்தியினின்றே யெகோவா உங்களுக்குச்சொன்னபத்துக் கட்டளைகளையும், முந்தின பிரகாரம் யெகோவா அந்தப் பலகைகளிலெழுதி அவைகளை யெனக்குத்தந்தார்.—நான்திரும்பி மலையினின்றிறங்கி யெகோவா எனக்கு விதித்த பிரகாரம் கற்பலகைகளை நான்செய்த பெட்டியிலே வைத்தேன்; அவைகளைக்கேயிருக்கின்றன.

பின் பு இலரவேல்சந்தியார்பிரேயாக்கணுக்கடுத்த பெரோத்தைவிட்டு மொசொரவுக்குப் பிரயாணஞ்செய்தார்கள்: அங்கே ஆரோன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய எவியேசார் ஆசாரியனானான்.—அங்கேயிருந்து குத்தகோதாவுக்கும் குத்தகோதாவைவிட்டு நீரோடையுள்ள நாடாகிய யோத்தபாத்துக்கும் பிரயாணஞ்செய்தார்கள்.

அ அக்காலத்திலே யெகோவாவுடைய உடன்படிக்கையின் பெட்டியைச்சுமப்பதற்கும், யெகோவாவின் சந்தியில்நின்றே இந்நான்வரைக்கும் நடந்தவருகிறபிரகாரம் அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவருடைய நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், லேவிகோத்திரத்தாரைப்பிரித்தெடுத்தார்.—ஆதலால் லேவியருக்கு அவர்கள் சகோதரரோடு பாகமுஞ் சுதந்தரமுமில்லை; உங்கள் தேவனாகிய யெகோவா அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணினபிரகாரம் யெகோவாவே அவர்களுக்குச்சுதந்தரம்.

ய நான்முந்தின பிரகாரமாகவே நாற்பதுநாளிரவும் பகலும் மலையிலிருன்றேன்; அந்தமுறையும் யெகோவா எனக்குச்செவிகொடுத்து, உங்களை அழியாமல்விட்டார்.—யெகோவா என்னை நோக்கி, அவர்களுக்குக்கொடுக்கும்படி நான் அவர்களுடையபிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தை அவர்கள்போய்ச் சுதந்தரித்துக் கொள்ளும் பொருட்டு, நீயெழுந்து சனங்களுக்குமுன் பிரயாணப்பட்டுப்போவென்றார்.

யஉ இலரவேலே, நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குப்பயந்து, அவருளியவழியேநடந்து, அவரிடத்திலன்புகூர்ந்து, உன்பூரண இருதயத்தினாலும், பூரண ஆத்துமத்தினாலும், உன் தேவ

னாகிய யெகோவாவைச்சேவித்து, உனக்கு நன்மையுண்டாகும்படி,—இன்றுநான் உனக்கு யெகோவாவின் கட்டளையையும், விதிகளையும், காத்துநடப்பதையெழுதிய, உன் தேவனாகிய யெகோவாவேறெதை உன்னிடத்தில் கேட்கிறார்.—வாணங்களும், வாணங்க யெகோவாவேறெதை உன்னிடத்தில் கேட்கிறார்.—வாணங்களும், யூரியும் அநிலுள்ள யாவும், உன் தேவனாகிய யெகோவாவின்னுடையன,—ஆனாலும் யெகோவா உன்பிதாக்களை நேசித்து, அவர்கள்மேற் பிரியப்பட்டு, அவர்களுக்குப்பின் அவர்கள் சந்தியாராகிய உங்களை, இந்நாளிலிருக்கிறதுபோல, சகல சனங்களுக்குள்ளந்தமக்கென்றுதெரிந்துகொண்டார்.—ஆதலால் இனி உங்களிருதயத்தின் அக்கிரசருமத் யெகோவாவின் தேவனாகிய யெகோவா தேவனும், கர்த்தாதி கர்த்தாவும், மகத்துவமும், வல்லமையும், பயங்கரமுமுடைய தேவனுமாயிருக்கிறார், அவர் முகம்பார்க்கிறவருமல்ல, பரிதானம் வாங்குகிறவருமல்ல.—அவர் அநாத யெகோவாவின்னாக்கும், விதவைக்கும், நியாயஞ்செய்கிறவருமாய்ப் பரதேசியின்மேல் அன்புவைத்து, அவனுக்கு அன்னவஸ்திரங்கொடுக்கிறவருமாயிருக்கிறார்.—நீங்களும் என்கித்து தேசத்தில் பரதேசிகளாக யிருந்தபடியால் பரதேசிகளின்மேல் அன்புவாய்ப்பீர்க்காக.—உன் தேவனாகிய யெகோவா உயவுக்குப்பயந்து, அவரைச் சேவித்து, அவரைச் சார்ந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.—அவரே உன்துதி, அவரே உன் தேவன், அவரே உன்கண்கண்ட இந்தப்பெரியபயங்கரமான காரியங்களை உன்னியித்தம் செய்தவர்.—என்கித்துக்குப்போன உன்முன்னோர்கள் உடையெழுபதுபேர்; இப்பொழுது உன் தேவனாகிய யெகோவா உன்னைவாணத்து நட்சத்திரத்திரளைப்போலாக்கினார்.

யக. அதிகாரம்.

க. தேவன்செய்த அற்புத கிரியையையினைத்து அவருடைய கட்டளையைக் காத்துக்கொள்ள வேண்டுமெனல்: யக. கட்டளைகாப்பதினால் வரும்பலனுரைத்தல்: யஅ. பாலகருக்குப்போதிக்கக் கட்டளையிடல்: உச. சாபமும் ஆசீர்வாதமுமுரைத்தல்.

நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய உபதேசங்களையும், அவருடைய விதிகளையும், அவருடைய நியாயப் பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளை

(உ) யாத்.உடு.யக.உக. (க) யாத்.உடு.டு.ய. யாத்.கச.ச. (ச) யாத்.கச.உஅ. யாத்.உய.க. யாத்.யக.யெ. (டு) யாத்.கச.உக. யாத்.சய.உய. க.இரா.அ.க. (எ) எண்.கக.கஉ.கக. (அ) எண்.க.க. எண்.க.உக. (க) எண்.யஅ.உய.உச. (ய) யாத்.கச.உஅ. யாத்.கஉ.யச.கக.கச. (யக) யாத்.கஉ.கச. (யஉ) அதி.க.யக. அதி.டு.கக. அதி.க.டு. மத்.உஉ.கஎ. அதி.க.உச. (யக) மீகா.க.அ. (யச) க.இரா.அ.உஎ. சங்.யயடு.யக. ஆதி.யச.யக. சங்.உச.க. (யச) லேவி.உச.சக. எரே.ச.ச. ரோ.உ.உஅ.உக. கொலோ.உ.யக. அதி.க.க.யக. (யஎ) யோச.உஉ.உஉ. சங்.நாக.உ. தானி.உச.எ. வெளி.யஎ.யச. வெளி.யக.யக. அதி.எ.உக. உ.நாளா.யக.எ. யோபு.கச.யக. அபு.ய.கச. ரோ.உ.யக. கலா.உ.க. எபே.க.க. கொலோ.க.உடு. க.பேதுரு.க.யஎ. (யஅ) சங்.நாச.க. (யக) லேவி.யக.கக.கச. (உய) அதி.க.யக. மத்.ச.ய. ஓக்.ச.அ. அதி.யக.உஉ. சங்.கக.யக. (உக) யாத்.யடு.க. சங்.உஉ.க. எரே.யஎ.யச. க.சாமு.யஉ.உச. உசாமு.எ.உக. சங்.நாக.உக.உஉ. (உஉ) ஆதி.சக.உஎ. ஆதி.யடு.டு.—(யக. அதி. க.) சக.க.எ.

உயும், எப்பொழுதும் காத்துக்கொள்வாயாக.—உங்கள் தேவனாகிய யெகோவாசெய்த தண்டனையையும், அவருடைய மகத்துவத்தையும், கைவல்லபத்தையும், ஒங்கினகரத்தையும்,—அவர் எகிப்துமத்தியில் எகிப்தின் இராசனாகிய பார்வோனுக்கும், அவனுடைய சமஸ்ததேசத்திற்கும்செய்த அற்புதங்களையும், கிரியைகளையும்,—எகிப்தியசேனைகளும், அவர்கள் குதிரைகளும், இரதங்களும், உங்களுக்குப் பின்தொடருகையில், யெகோவா செங்கடந்த சலத்தை அவர்கள்மேற் பாயப்பண்ணி, இந்நாள்வரைக்கும் நிற்கும் நாசத்தை அவர்களுக்கு வருவித்ததையும்,—நீங்களிவ்விடத்தில் வராமலும் அவர் வருந்தரத்தில் உங்களுக்குச் செய்ததையும்,—பூமி தன் வாயைத்திறந்து ரூபேனுடைய பெளத்திரரும் எலாயாவின் புத்திரருமாகிய தாதானையும், அபீராமையும், அவர்கள் குடும்பத்தாரையும், கூடாரங்களையும், சமஸ்த இஸரவேலர் மத்தியிலும் அவர்கள் சுதந்தரித்த சகலபொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலுங்காணாமலுமிருக்கிற உங்கள் சந்ததியாருடன் நான் பேசவில்லையென்று எந்நாளில் அறிந்துகொள்ளுங்கள்.—யெகோவாசெய்த மகத்துவமான கிரியைகளை எல்லாம் உங்கள் கண்கள் கண்டன.—ஆதலால் உற்சாகங்கொண்டு நீங்கள் சுதந்தரிக்கப்போகிறதேசத்திற்கு பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும்,—யெகோவா உங்கள் பிதாக்களுக்கும், அவர்கள் சந்ததிக்குக்கொடுப்பேனென்று அவர்களுக்காணையிட்ட பாலுந் தேனும்பெருகுமிதேசத்தில் நீங்கள் நீடித்திருப்பதற்கும், இன்று நானுங்களுக்கு விதிக்குங்கட்டளைகளெல்லாவற்றையுங்காத்துக் கொள்வீர்களாக.

யெகோவா உங்கள் சந்தரிக்கப்போகிறதேசம், நீ விட்டுவந்த எகிப்துதேசத்தைப்போலிராது; அங்கே நீ விதை விதைத்து, ஒருகீரைத்தோட்டத்தைப்போல உன் காலால் நீர்ப்பாய்ச்சிவந்தாய்.—நீங்கள்போய்ச் சுதந்தரிக்குந்தேசமோ, மலைகளுந் தாழ்ந்த பூமிகளுமுள்ளதேசம், அது வானஞ்சொரியும்மழையுள்ளதேசம்:—அது உன் தேவனாகிய யெகோவா பாலித்துவருகிறதேசம்: வருஷத்தின் ஆதிதொடுத்து வருஷத்தின் அந்தம்வரைக்கும் இடைவிடாமல் உன் தேவனாகிய யெகோவா வின் கண்கள் அகின்மேலிருக்கின்றன.

யெகோவா நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவை நேசித்து, உங்கள் பூரண இருதயத்தினாலும், பூரண ஆத்தமத்தினாலும், அவரைச் சேவிக்கும்படி இந்நாளில் நானுங்களுக்கு விதிக்கிற என்னுடைய கட்டளைகளைச் சாவதானமாய்க் கேட்டமைந்தால்,—நீ புசித்துத் திருத்தியடையும் வண்ணம், உன் தானியத்தையும், திராட்சரசத்தையும்,

எண்ணெயையுஞ் சேர்ப்பதற்குப் பருவகாலங்களிலே உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்விப்பேன்.—உன் மிடுகுருகசீவன்களுக்காக உன் வெளிகளிலே புல்லிருக்கும்படி செய்வேன்.—உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் நெறிதவறி அந்நிய தேவர்களைச் சேவித்து, அவர்களை நமஸ்கரியாமலுமிருக்கும்படி, எச்சரிக்கையாயிருங்கள்.—இல்லெலாதிருந்தால் யெகோவா உங்கள்மேல் கோபங்கொண்டு, மழைபெய்யாமலும் தேசந்தன்பலனைக் கொடாமலுமிருக்கும்படி வானத்தையடைத்து விடுவார்; யெகோவா உங்களுக்களித்த உத்தமதேசத்தில் நீங்களும் அதிசீக்கிரமாயழிந்துபோவீர்கள்.

ஆகையால் யெகோவா உங்கள் பிதாக்கையுக்குக்கொடுக்கும்படி ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாள்களும், உங்கள் சந்ததியாருடைய நாள்களும், வானத்தின் நாள்களைப்போலப் பூமியில் பெருக்கமாயிருக்கும்பொருட்டு,—நீங்களீயுக என் வாக்குகளை உங்களிருதயத்திலும், உள்ளத்திலும்வைத்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக்கட்டி, உங்கள் கண்களின்மத்தியில் நுதலணியாயிட்டு,—அவைகளை உங்கள் பிள்ளைகளுக்குப்போதித்து, நீங்கள்வீட்டிலிருக்கிறபொழுதும், வழிநடக்கிறபொழுதும், படுக்கிறபொழுதும், எழுந்திருக்கிறபொழுதும், அவைகளையெடுத்துப் பேசிக்கொண்டு,—அவைகளை உங்கள்வீட்டுவாசல் நிலைகளிலும், உங்கள் தலைவாசல்களிலும், எழுதக்கடவீர்கள்.

நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவா உடையவை நேசித்து, அவர் அருளிய எல்லாவழிகளிலும் நடந்து, அவரைச் சார்ந்திருக்கும்படி செய்யும்பொருட்டு, நான் உங்களுக்கு விதிக்கிற இரதக்கட்டளைகளையையுஞ் சாவதானத்துடன் காத்துக்கொள்வீர்களானால்,—யெகோவா உங்கள் உகமுன்னிலையினின்றும், அந்தச்சாதியாரெல்லாரையுந் துரத்திவிடுவார், நீங்கள் உங்களிலும் மகத்துவமும், வல்லமையுமுள்ள சனங்களை வசப்படுத்துவீர்கள்.—உங்கள் உள்ளங்கால் படுமிட உசமெங்கும் உங்களுக்கேயுரித்தாகும்: வஞ்சாரம், விபானேன், பிருத்தநி இவைதொடங்கி, கடைச்சமுத்திரம்வரைக்கும் உங்களெல்லையாகவேயிருக்கும்.—உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச்சொல்லிய பிரகாரம் நீங்கள் மிதிக்குஞ்சமஸ்தபூமியும் உங்களால் பயமுங்கெடியும் அடையும்படி செய்வார்: ஒருவனும் உங்களுக்கு எதிர்ந்து நிற்கமாட்டான்.

கேளுங்கள், இன்று நானுங்களுக்கு முன்பாக உச ஆசீர்வாதமும், சாபமும்வைக்கிறேன்.—இன்று உளநானுங்களுக்கு விதிக்கிற உங்கள் தேவனாகிய

(ச) யாத்.யெ.யெ.யெ. (சு) எண்.யெ.க.க.க. (அ) யோசு.க.சு.எ. (க) நீதி.யெ.உ.எ. (ய) சக.யெ.யெ. (யெ) க.இரா.க.க. (யெ) லேவி.உசு.ச. யோவே.உ.உ.க. யாக்.இ.எ. (யெ) யோவே.உ.யெ.க. (யெ) அதி.உ.க.யெ. யோபு.க.க. உ.எ. (யெ) க.இரா.அ.க.இ. யோசு.உ.க.யெ.யெ.யெ. (யெ) அதி.சு.அ. (உச) அதி.சு.யெ. நீதி.க.உ. சவ்.எ.உ.இ. (உக) அதி.சு.க.அ. (உச) யோசு.க.க. ஆதி.யெ.யெ. எண்.க.சு.க. (உஇ) யாத்.உ.க.உ.எ. (உச) அதி.க.யெ.யெ.யெ. (உஎ) அதி.உ.அ.உ.

யெகோவாவின் கட்டளைகளுக்கு அமைர்
 ௨௮ தால் ஆசீர்வாதம்.—நீங்கள் உங்கள் தேவனாகிய
 யெகோவாவின் கட்டளைகளுக்கு கமையாமல்
 இன்று நானுங்களுக்கு விதிக்கிற நெறிதவறியீர்
 ௨௯ சாபம்.—நீ சுதந்தரிக்கப்படுகிறதேசத்தில் உன்
 தேவனாகிய யெகோவா உன்னைப்பிரவே
 சிப்பிக்குங்காலத்தில், கிரிசீம் மலையின்மேல் ஆ
 சீர்வாதத்தையும், எபால் மலையின்மேற் சாபத்
 ௩0 தையும் ஸ்தாபனம்பண்ணுவீர்கள்.—அவைகள்,
 யோர்தான் நதிக்கப்பற்றத்தில் சூரியன் அஸ்தமிக்
 ௩1 கிற மேற்குவழியாய்க் காணுமியர் வாசம்பண்
 ணுகிறகாட்டுவெளியிலே கில்காலுக்கு எதிரான
 மோரே யென்னுஞ் சமபூமியினருகேயல்லவோ
 ௩2 இருக்கின்றன.—உங்கள் தேவனாகிய யெகோ
 வா உங்களுக்களக்குந் தேசத்தைச் சுதந்தரித்
 துக்கொள்வதற்கு நீங்கள் யோர்தானைக்கடந்து
 போய், அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே
 ௩3 வாசம்பண்ணுவீர்கள்.—ஆதலால் உங்களுக்கு
 இன்று நான் ஏற்படுத்துகிற சகல விதிகளையும்,
 நியாயப் பிரமாணங்களையும் காத்துக்கொள்ளக்
 ௩4 கடவீர்கள்.

102. அதிகாரம்.

௧. விக்கிரகம் முதலானவைகளை யழிக்கக்கட்ட
 னையிடல்:—(௮) தேவன் நியமிக்கும் ஸ்தானத்தில்
 ஆராதனைசெய்யக் கட்டளையிடல்: (9) விசே
 ௨ வகக்கட்டளையிடல்: ௧0. பரிசுத்தஸ்தானத்திற்
 பரிசுத்த வஸ்துவைப் புசிக்கக்கட்டளையிடல்:
 ௧1. விக்கிரகாராதனைக்காரர் செய்யுங் கருமம்
 போலச்செய்யாமல் விலக்கல்.

உங்கள்பிதாக்களின் தேவனாகிய யெகோ
 வா உங்களுக்குச் சுதந்தரமாயளிக் குந்தேசத்தில்,
 நீங்கள் பூமியிலே சீவிக்குங்காலமுழுவதுங்காத்
 ௨ துடக்கவேண்டிய விதிகளும், நியாயப்பிரமா
 ணங்களும்.—நீங்கள் வசப்படுத்துஞ் சாதி
 யார் தங்கள் தெய்வங்களைச்சேவித்த உயர்ந்த ம
 3 லைகளின்மேலும், குன்றுகளின்மேலுமுள்ளன
 ளும், பச்சைமரங்களின்மீழும் னனவுமாகிய சமல்
 ௪ தஸ்தலங்களையும் நிருமூலப்படுத்தவேண்டும்.—அ
 5 வர்களுடைய வேதிகைகளையிடித்து, அவர்களு
 டையசிலைகளைத்தகர்ந்து, அவர்களுடைய அஷ
 6 நீயிருட்சங்களை அக்கினியினாலெரித்து, அவர்க
 ளுடைய தேவர்களின் தொழிற்படுத்திய விக்கிர
 7 கங்களைச்சேதித்து, அவ்விடத்தில் அவைகளின்
 8 நாமமும் இராதழியும்படி செய்யக்கடவீர்கள்.—
 9 உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நீங்
 10 கள் அப்படிச்செய்யாமல், உங்கள் தேவனாகிய
 11 யெகோவா தமது நாமத்தை ஸ்தாபிக்கும்பொ
 12 ருட்டு, உங்கள் கோத்திரங்களெல்லாவற்றிலுந்
 13 தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய
 14 வாசஸ்தலத்தையேநாடி அங்கேபோய்,—அங்கே

உங்கள் தகனபலிகளையும், உங்கள் மற்றைப்பலி
 களையும், பத்திலொன்றாகிய பதார்த்தங்களையும்,
 உங்கள் கையினாலுயர்த்தும் நைவேத்தியங்களையு
 மும், சங்கற்பங்களையும், உங்கள் இஷ்டபலிகளையு
 மும், உங்கள் ஆமொடுகளின் தலையீற்றுக்களையு
 ௧ கொண்டுபோய்,—அங்கே உங்கள் தேவனாகிய யெ
 2 யெகோவாவின்சந்நிதியிலேபுசித்து, நீங்களு
 3 கள்கைகளாற்செய்தவைகளும், உங்கள் தேவனாகி
 4 ய யெகோவாவாலே ஆசீர்வதிக்கப்பட்ட
 5 வைகளுமாகிய எல்லாவற்றிற்காகவும், நீங்களும்
 6 உங்கள் குடும்பத்தாருஞ் சந்தோஷப்படுவீர்களா
 7 க.—இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன் இஷ
 8 டப்படியெல்லாஞ்செய்துவருவதுபோல நீங்கள்
 9 செய்யாதிருப்பீர்களாக.—உங்கள் தேவனாகிய யெ
 10 யெகோவா உங்களுக்கருளும் இளைப்பாறுதலி
 11 லும், சுதந்தரத்திலும் நீங்களின்னும் பிரவேசிக்க
 12 வில்லையே.—பின்பு நீங்கள் யோர்தானைக்கடந்து
 13 போய், உங்கள் தேவனாகிய யெகோவா உங்
 14 களுக்குச் சுதந்தரமாய் அளிக்குந்தேசத்திலேவா
 15 சம்பண்ணும்பொருட்டு, உங்களைச் சூழ்ந்திருக்
 16 கும் உங்கள் சத்துருக்களெல்லாரையும் அவர்வி
 17 லக்கி, உங்களை இளைப்பாறப்பண்ண, நீங்கள்
 18 வாழ்வடைந்து வசித்திருக்குங்காலத்தில்,—உங்
 19 கள் தேவனாகிய யெகோவா தமது நாமத்தை
 20 வசிக்கச்செய்யும்படிதெரிந்துகொள்ளும் ஸ்தான
 21 த்திலே நீங்கள் உங்களுக்குநான் விதித்தபிரகாரம்
 22 உங்கள் தகனபலிகளும், மற்றைப்பலிகளும், பத்
 23 திலொன்றாகிய பதார்த்தங்களும், உங்கள் கையி
 24 னாலுயர்த்தும் நைவேத்தியங்களும், யெகோ
 25 வாவுக்குச் சங்கற்பித்தவிசேஷித்தசங்கற்ப பலி
 26 களுமாக எல்லாவற்றையுங் கொண்டுபோய்,—
 27 உங்கள் தேவனாகிய யெகோவாவின் சந்நி
 28 தியில் நீங்களும் உங்கள்புத்திரரும், உங்கள் புத்
 29 திரிகளும், உங்கள்பணிவிடைக்காரரும், உங்கள்
 30 பணிவிடைக்காரிகளும், உங்களுடன்பாகமுஞ்
 31 சுதந்தரமும் பெறாமல் உங்கள் வாசல்களிலிருக்
 32 கும் லேவியருஞ் சந்தோஷப்படுவீர்களாக.—நீகா
 33 ணுமெல்லிடத்திலும் உன் தகனபலிகளையிடாத
 34 படி எச்சரிக்கையாயிரு.—உன் கோத்திரங்களுக்கு
 35 ன் யெகோவா தெரிந்துகொள்ளும் ஒரே
 36 ஸ்தலத்தில் நீ உன் தகனபலிகளையிட்டு, நானு
 37 னக்கு விதிக்கிற யாவையும் அங்கே செய்யக்கட
 38 வாய்.—இதுவுமன்றி, உன் தேவனாகிய யெயெ
 39 கோவா உனக்கருளிய ஆசீர்வாதத்தின்படி நீ
 40 உன்னிஷ்டத்திற்கேற்க உன் வாசல்களெங்கும்
 41 மிருகசீவன்களையும் அடித்துப்புசிக்கலாம்: அசு
 42 சியானவனும், சரியானவனும், கலமாநையும்,
 43 பெண்மாளையும் புசிக்கிறதபோல் அதைப் பு
 44 சிக்கலாம்.—இரத்தத்தைமாத்திரம் புசிக்கவேண்
 45 டாம்; அதைச் சலத்தைப்போலத் தரையிலே
 46 யூற்றிவிடவேண்டும்.

(௨௮) அதி.௨௮.10௮. (௨௯) அதி.௨௮.10௨,10௩. (௩0) நியா.௭.௧. (௩௧) யோசு.௧.10௧.—(102. அதி. ௧.) அதி.௧.௧.
 அதி.௧.௧. (௨) யாத்.௧௧.1௩௧. ௨.இரா.1௧.௭.௭. ஏரே.௧.௧. (௩) எண்.௧௧.1௩௨. நியா.௨.௨. (௮) வச.1௧. அதி.௨௧.௨.
 யோசு.௧.௨௭. ௧.இரா.௮.௨௧. ௨.நாள்.௭.10௨. (௭) வச.10௨,10௮. லேவி.௨௧.௧0. (௮) நியா.10௭.௭. (10௧) யோசு.
 10௮.௧. ௧.இரா.௮.௨௧. (102) அதி.10.௧. (10௩) வச.10௧. (10௪) ஆதி.௧.௧. லேவி.௭.௨௧.

ய௭ உன் தானியத்திலுந் திராட்சரசத்திலும் என் ணெயிலும் பத்திலொருபாகத்தையும், உன் ஆடு மாடுகளின் தலையிறுக்கனையும், நீ சங்கற்பித்த சங்கற்பபலிகளையும், உன் இஷ்டபலிகளையும், உன் கையினாலுயர்த்தும் நைவேத்தியங்கனையும், ய௮ நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம்.—உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும், உன் புத்திரரும், உன் புத்திரிகளும், பணிவிடைக்காரரும், பணிவிடைக்காரிகளும், உன் வாசல்களிலுள்ள லேவியரும் உன் தேவனாகிய யெகோவாவின் சந்நிதியில் அவற்றைப்புசித்து, நீ உன் கைகளால் செய்யும் யாவற்றிற்கும் உன் தேவனாகிய யெகோவாவின் சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக.—நீ பூமியிற்சீவித்திருக்குங்காலமளவும் லேவியரைக்கைவிடாதபடி எச்சரிக்கையாயிரு. உய உன் தேவனாகிய யெகோவா, தாம்உனக்குவாக்குத்தந்தருசெய்தபிரகாரம், உன்னெல்லையை விஸ்தாரமாக்குங்காலத்தில் மாமிசத்தைப்புசிக்கவிரும்பி, நான்மாமிசம்புசிப்பேனென்றிருந்தால் உன் இஷ்டப்படி மாமிசம் புசிக்கலாம்.—உக உன் தேவனாகிய யெகோவா தமது நாமத்தை ஸ்தாபிக்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தலம் உனக்குத்தூரமானால், யெகோவா உனக்களித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நானுணக்கு விதித்தபிரகாரம் நீ கொண்டு, உன்இஷ்ட உடப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம்.—ஒரு கலமானையும் பெண்மானையும் புசிக்கிறதபோல நீ அதைப்புசிக்கலாம்; அசுசியானவனாவது, உக சுசியானவனாவது, அதைப் புசிக்கலாம்.—எப்படியாயினும் இரத்தத்தைமாத்திரம் புசிக்கவேண்டாம்: இரத்தமே சீவன்; மாமிசத்துடன் சீவனை உசயும் புசிக்கவேண்டாம்.—அதைப்புசியாமல் சலத்தைப்போலத்தரையில் ஊற்றிவிடவேண்டும்.—உடு அதை நீ புசிக்கலாகாது; நீ யெகோவாவின் பார்வைக்குச் செவ்வையானதைச்செய்தால் உனக்கும், உன்பின்சந்தியாருக்கும் நன்மையுண்டாகும்.—உன் பரிசுத்தவஸ்துக்களையும், சங்கற்ப பலிகளையும், யெகோவா தெரிந்துகொள்ளும் உன் ஸ்தானத்திற்கு நீ கொண்டிடுபாய்,—உன் தேவனாகிய யெகோவாவின் வேதிகையின்மேல் மாமிசமும் இரத்தமுமாகிய உன் தகனபலிகளாக இடக்கடவாய்: உன் பலிகளினிரத்தம் உன் தேவனாகிய யெகோவாவின் வேதிகையின்மேல் ஊற்றப்படக்கடவது; மாமிசத்தை நீபுசிக்க உகலாம்.—நானுணக்கு விதிக்கிற இந்த வாக்குகள் யாவையுங்கேட்டுக் காத்துக்கொள்வாயாக, உன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்

குநன்மையுஞ் செவ்வையுமானதைச் செய்துவந்தால், உனக்கும், உன்பின்சந்தியாருக்கும் நிய நன்மையுண்டாகும். நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின்சாதினாரை உக உன் தேவனாகிய யெகோவா உன்முன்னின்றுஞ்சேதிக்க; நீ அவர்களைவசப்படுத்தி, அவர்கள் தேசத்தில் வாசம்பண்ணுங்காலத்தில்,—அவர்கள் கூய உன்முன்னின்றமுழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப்பின்சென்று, வஞ்சிக்கப்படாதபடி, அந்தச்சனங்கள் தங்கள்தேவர்களைச் சேவித்தபிரகாரம் நானுஞ்செய்வெனென்றெண்ணி, இந்தச்சனங்கள் தங்கள் தேவர்களை எப்படி ஆராதிக்கிறார்களென்று விசாரியாதபடி எச்சரிக்கையாயிரு.—உன் தேவனாகிய யெகோவாவுக்கிப்படிச்செய்யாதிரு: யெகோவா வெறுக்கிற அருவருப்பானயாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச்செய்து, தங்கள் புத்திரரையும், புத்திரிகளையும், தங்கள்தேவர்களுக்கு அக்கினியிலேதகனித்தார்கள.—நானுணக்கு விதிக்கிற யாவையுஞ் செய்யும்படி தாவானமாயிரு: நீ அதனோடே ஒன்றைக்கூட்டவும், அதில் ஒன்றைக்குறைக்கவும் வேண்டாம்.

யக. அதிகாரம்.

க. வக்கிரகாராதனைசெய்ய ஏவினவர்களைக்கொல்லக்கட்டளையிடல்: சு. வக்கிரகாராதனைசெய்ய ஏவினவர்கள்சயுகுடும்பத்திலுள்ளவர்களாயினுங்கொலைசெய்யக்கட்டளையிடல்: யெ. வக்கிரகாராதனைக்காரருடைய நகரங்களை நிரூபலப்படுத்தக்கட்டளையிடல்.

உங்களுக்குள்ளே ஒருதீர்க்கதரிசியாகிலும், சொப்பனார்த்தக்காரனாகிலும் எழுந்து,—நீங்களறியாத அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கென்றுசொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும், அற்புத்தையுஞ்சொன்னாலும், அவனுங்களுக்குச்சொல்லிய அடையாளமும் அற்புதங்களும் நடந்தாலும்,—அந்ததீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனார்த்தக்காரனாகிலும், சொல்லும்வாக்குகளுக்குச் செவி கொடாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் உங்கள் பூரண இருதயத்தினாலும், உங்கள் பூரண ஆத்துமத்தினாலும், அன்புகூருகிறீர்களா, இல்லையாவென்றறியும்படி, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச்சோதிக்கிறார்.—நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவைப்பின்பற்றி, அவருக்குப்பயந்து, அவருடையகட்டளைகளைக்காத்துக்கொண்டு, அவருடைய வாக்குக்குச் செவிகொடுத்து, அவரைச்சேவித்து, அவரையே சார்ந்து

(ய௮) வச.யக.யெ. அதி.யச.உக. (யக) அதி.யச.உ௭. (உய) ஆதி.யடு.ய௮. ஆதி.உ௮.யச. யாத்.கச.உச. (உக) ஆதி.கச. (உடு) வசா.க.ய. யாத்.யடு.உச. க.இரா.யக.க௮. (உசு) எண்.டு.க.ய. க.சாமு.க.உச.உ௨.உச. (உ௭) லேவி.க.டு.க.யக. (உக) யாத்.உக.உக. யோச.உக.ச. (கூ) அதி.௭.யக. (கக) லேவி.ய௮.க௮.கூ.ய. உ.இரா. ய௭.யடு. லேவி.ய௮.உக. எரே.க௮.க௮. எசேக்.உ௨.க௭. (க௨) அதி.ச.உ. யோச.க.௭. நீதி.கூ.க. வெளி.உ௨. ய௮.—யக. அதி. (க) சக.ய.உ (உ) மத்.உச.உச. உ.தெச.உ.க. அதி.ய௮.உ௨. எரே.உ௮.க. மத்.௭.உ௨. (க) அதி.௮.உ. மத்.உச.உச. க.கொரி.யக.யக. உ.தெச.உ.யக. வெளி.யக.யச. (ச) உ.இரா.உக.கூ.

இ கொள்ளவேண்டும்.-அன்றியும், நீங்கள் நடக்கும் படி, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு விதித்தவழியினின்றும், உங்களை விலக்கும்பொருட்டு, அந்தத்தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனார்த்தக்காரனாகிலும், எகிப்து தேசத்தினின்றும் உங்களைப் புறப்படச் செய்தவரும், நீங்களடிமைப்பட்டிருந்த இடத்தினின்றும் உங்களை மீட்டுக்கொண்டுவந்தவருமான உங்கள் தேவனாகிய யெகோவாவைவிட்டு விலகும்படி போதித்தபடியால், அவர்கள் கொலைசெய்யப்பட்டவேண்டும். இப்படியே நீ உன்னிடத்திலிருந்து நீமையைத் தரிவி.

க தேசத்தின் ஒரு எல்லைதொடங்கி, மறு எல்லை மட்டும் உண்ணிச் சூழ உணக்குச் சமீபத்தில் இருக்குஞ்சனங்களுடைய தேவர்களில் நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிப்போம் வாருங்களென்று சொல்லி, — உன்மாதாவின் புத்திரராகிய உன் சகோதரராகிலும், உன் புத்திரனாகிலும், உன் புத்திரியாகிலும், உன்மார்பிலுள்ள உண்மையானவையாகிலும், உன் சிநேகிதனாகிலும், இரகசியமாய் உண்ணையெயிலால், — நீ அவர்களுக்கும் மதியாமலும், அவர்களுக்குச் செவி கொடாமலும், அவர்களை மெலிர்க்கக்கண்ணை வை யாமலும், அவர்களைத் தப்பவிடாமலும், ஒளித்து வை யாமலும், — அவர்களைக் கொலை செய்து விட வேண்டும்; அவர்களைக் கொலை செய்யும்படி மு தல் நீயும், பின்பு சகலசனங்களும், அவர்கள்மே லே கையைவைக்கவேண்டும். — அடிமைப்பட்டிருந்த இடமாகிய எகிப்து தேசத்தினின்றும் உண் ணைப்புறப்படச் செய்த உன் தேவனாகிய யெகோவாவை விட்டு விலக்க வகை தேடினபடியால், அவர்கள் மரிக்கும்படி அவர்கள்மேற் கல் லெறியக்கடவாய். — இரவுவேலியாவரும் அதைக் கேள்விப்பட்டிப்பயந்து, பின்பு உங்களுக்குள் னே இப்படிப்பட்ட நீமையைச் செய்யார்கள்.

ஊ நீ வாசம் பண்ணும்படி உன் தேவனாகிய யெகோவா உனக்களித்த நகரங்களொன்றில், —

ஐ பீலியாவின் கெட்டமக்கள் உங்களிடத்தினின்றும் புறப்பட்டு, உங்களுக்குத் தெரியாத அந்நிய தேவர்களைச் சேவிப்போம் வாருங்களென்று தங்கள் நகரத்தாரை வலிந்து ஏவினார்களென்று நீ யசு கேள்விப்பட்டபொழுது, — நன்றாய் விசாரித்துக் கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட வெறுப்பான காரியம் உங்களுக்குள்ளே நடந்து மெய்மை யுடைய, நிச்சயமுமென்று கண்டால், — அந்த நகரத்தாரை வரையும் கட்கத்தின்வாயினாலே வெட்டி, அதையும், அதிலுள்ள யாவையும், அதின் மிருகங் களையும், கட்கத்தின் வாயினாலே நிரூபலமாக

கி, — அதிற் கொள்ளையிட்டபொருள் யாவையும் யசு அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று அந்த நகரத்தையுங் கொள்ளையிடப்பட்ட அந்தப்பொருள் யாவையும் முழுவதும் அக்கினியிலெரிக்கக்கடவாய்: அது என்றைக்கும் மெடாயிருக்கக்கடவது; அது திரும்பவும் உண்டாக்கப்படலாகாது. — மேலும், யசு சபிக்கப்பட்டபொருளிலொன்றும் உன்கையிலிருக்கவேண்டாம்: இப்படிநான் இன்று உனக்கு விதிக்கிற தேவனாகிய யெகோவாவின் கட்டளைகள் யாவையும், நீ காத்துக்கொண்டு, உன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குச் செவ்வையானதைச் செய்யும்படி அவருடைய வாக்குக்குச் செவிகொடுப்பாயானால், — யெகோவா வா தமது உக்கிரகோபத்தைத் தணித்து, உனக்குத்தயை செய்து, உன்மேலிரங்கி, தாம் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட பிரகாரம் உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.

யச. அதிகாரம்.

க. மரித்தோரினியித்தம் சரீரத்தைச் சேதிக்கலாகாதெனல்: கூ. சசு அசுசியான மிருகங்களைக்குறித்தல்: க. சசியும் அசுசியுமான நீர்வாழ்வனவற்றைக்குறித்தல்: உக. பத்தாம்பாகமுதலியவைகளைக்குறித்தல்.

நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப்பரிசுத்தசனங்கள்: பூமியெங்குமுள்ள சகல சாதியாருக்குள்ளும் உங்களுடைய யெகோவாதமக்குரிய விசேஷ சனமாகத் தெரிந்துகொண்டார். — உங்கள் தேவனாகிய யெகோவாவின் பின்னாளாகிய நீங்கள் மரித்தோரினியித்தம் உங்களைச் சரீரத்தைச் சேதிக்கவேண்டாம், உங்களைக் கண்கண்டியலே செளரம் பண்ணவும் வேண்டாம்.

அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம். — நீங்கள் புசிக்கத்தக்க மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், — வெள்ளாடும், மானும், புல்வாயும், கலையும், மலையாடும், புள்ளிமானும், சருகுமானும், காட்டாடும், — மிருகங்களில், கவையடியிருப்பவைகளுமாய், இருபினவான குளம் புள்ளவைகளுமாய், இரைமீட்கிறவைகளுமாய் இருக்கிற சகல மிருகங்களையும், நீங்கள் புசிக்கலாம். — இரைமீட்கிறவைகளுக்குள்ளும், கவையடியுள்ளவைகளுக்குள்ளும் ஓட்டகழும், முயலும், குழிமுயலும் இரைமீட்டும், இரண்டுபினவாயிருக்கிற குளம்பில்லாதபடியால் அவைகளைப் புசிக்கலாகாது; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். — பன்றிக்கும் இரண்டுபினவாயிருக்கிற குளம்பிருந்தும் இரைமீளாதிருக்கிறப

(இ) அதி.யசு.உய. எரே.யசு.யி. சக.யக.க. அதி.யெ.எ. க.கொரி.இ.யக. (எ) ஆதி.யசு.இ. நீதி.இ.உய. மீகா.எ.இ. க.சாமு.யசு.க.க. (அ) நீதி.க.ய. (க) அதி.யெ.இ. அதி.யெ.எ. (யக) அதி.யக.உய. (யஉ) யோசு.உஉ.யக. நியா.உய.க.உ. (யக) நியா.யக.உஉ. க.சாமு.உயஉ. க.இரா.உக.ய.யக. உ.கொரி.க.ய.இ. க.யோவா.உயக. யூதா.யக. உ.இரா.யெ.உக. வச.உ.எ. (யஇ) யாத்.உஉ.உய. யோசு.க.யெ.உக. (யசு) யோசு.க.உச. யோசு.அ.உஅ. எசா.யெ.க. எரே.சக.உ. (யஎ) யோசு.க.யசு. (யஅ) யோசு.க.உசு. ஆதி.உஉ.யெ. ஆதி.உசு.இ.உசு. ஆதி.உஅ.யசு. — (யசு. அதி. க.) லேவி.உய.உசு. (உ) ரோ.அ.யசு. கலா.க.உசு. லேவி.யக.உஅ. எரே.யசு.க. க.தெசு.ச.யக. (ந) எசேசு.ச.யசு. அப்.ய.யக.யசு. (ச) லேவி.யக.உ. (அ) லேவி.யக.உசு.உஎ.

முயல்அதுவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்: இவைகளின்மாயிசுத்தைப்புசிசியாமலும், இவைகளின் பிணங்களைத்தொடாமலும் இருப்பீர்களாக.

க நீர்வாழ்வனவெல்லாவற்றுள்ளும்சிறகும்,செதிருமுள்ள எவைகளையும் நீங்கள்புசிக்கலாம்.—

ய சிறகுஞ்செதிருமில்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது. அதுஉங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.—

யக சுத்தமானபட்சிகள் யாவையும் புசிக்கலாம்.—

யஉ கழுதும், கருடனும்,கடலூராஞ்சியும்,பருந்தும், யக வல்லூறும்,—எவ்வகையானதயாப்பட்சியும்,எவ்வசவகையான காகங்களும், பெரும்புள்ளும்,—கருயடு வாலியும்,செம்போத்தும்,—எவ்வகையான ஆள்யக காட்டியும்,—ஆந்தையும், கோட்டானும், நீர்க்கலையையும்,—காரையும், கூகையும், சகோரப்பட்சியும்,—கொக்கும், எவ்வகையான இராசாளியும், புழுக்குற்றியும்,தரிஞ்சிலுமாகிய இவைகளைநீங்கள் புசிக்கலாகாது.—மேலும்பறக்கிற ஊர்வனயாவும் உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்: அவைகள் புசிக்கத்தகாதவைகள்.—சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள்புசிக்கலாம். நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப்பரிசுத்தசனங்களைபடிபடும், வலிய இறந்ததொன்றையும் புசிக்கவேண்டாம்.

உக உங்கள்வாசல்களிலுள்ள பரதேசுக்கு அதைப்புசிக்கக்கொடுக்கலாம்; அந்நியனுக்கு அதைவிற்றுப்போடலாம். தாயின்பாலிலே வெள்ளாட்டுக்குட்டியைப்பாகப்பண்ணவேண்டாம்.—நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு எப்பொழுதும் பல்படவேண்டுமென்று உணரும்பொருட்டு, வருஷந்தோறும் நீ விதைக்கும் விதைப்பினாலே வயல்விளையும் பலனெல்லாவற்றிலும் உக பத்திலொருபாகத்தையெடுத்து,—உன் தேவனாகிய யெகோவா தமது நாமத்தை ஸ்தாபிக்கும்படிபெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் அவருடைய சந்நிதியில் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், பத்திலொருபாகத்தையும், உன் ஆடுமொடுகளின் தலையீற்றுக்களை உசயும், புசிப்பாயாக.—உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிக்குங்காலத்தில், யெகோவா தமதுநாமத்தை ஸ்தாபிக்கும்படி பெரிந்துகொண்டஸ்தலம் உனக்கத்தகதரமாயிருந்தாலும், பிரயாணவழிநெடுந்தரமாயிருந்தாலும், நீ அவைகளைக்கொண்டபொருக்கடாதிருக்குமா உடுதல்,—அவைகளைப் பணமாக்கிப் பணமுடிப்பை உன் கையிலெடுத்துக்கொண்டு, உன் தேவனாகிய யெகோவா பெரிந்துகொண்டஸ்தலத்திற்குப்போய்,—அங்கே மனவிருப்பத்தின்படி ஆடுமொடு, திராட்சரசம், மதுபானம், முதலான உன் ஆத்தமம்விரும்புகிற எவைகளையும், பணத்

துக்குவாங்கி உன் தேவனாகிய யெகோவாவின்கந்நிதியில் நீயும், உன் குடும்பத்தாரும், உன் வாசல்களிலுள்ள லேவியரும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.—உன் வாசல்களிலுள்ள லேவியனுக்கு உன் லேவியருக்குச் சந்தரமுமில்லாதபடியால் அவனைக் கைவிடாதிரு.—மூன்று வருஷத்தில் உனக்குவந்தபலனெல்லாவற்றிலும் பத்திலொருபாகத்தையெடுத்து, அவ்வருஷத்தின் முடிவில் உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.—அப்பொழுது நீ செய்துவருகிற உன் கைத்தொழில்கள் யாவற்றிலும் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிக்கும்பொருட்டு, லேவியருக்கு உன்னுடனேபாகமுஞ்சுத்தரமுமில்லாதபடியால் அவர்களும், உன் வாசல்களிலுள்ள பரதேசியும், அநாதபிள்ளையும், விதவையும்வந்துபுசித்துத்திருத்தியடைவார்களாக.

யு. அதிகாரம்.

க. கடனைக்குறித்துவிதெலைபெறும் வருஷம்: எ. அதிநூக்கடன்கொடுப்பதற்குப் பின்வாங்கப்படுதெனல்: யஉ. ஏழாம்வருஷத்தில் அடிமைகள் விதெலைபெறவேண்டுமெனல்: யக. யிருக்கலைகளின் தலையீற்றுக்கள் யெகோவாவுக்கு ஒப்பிக்கப்படுக்கட்டளையிடல்.

ஏழாம்வருஷத்தின் முடிவிலே ஒருவிதெலைபண்ணுவீர்களாக.—விதெலையின் விபரமாவது: பிறனுக்குக்கடன்கொடுத்தவன் எவனோ அவன் யெகோவாவின் நிமித்தம் விதெலையென்று கூறிய காலத்தில், அதைத்தன் அயலானிடத்திலாகிலும் சகோதரனிடத்திலாகிலும் வாங்காமல் விட்டுவிடக்கடவன்.—பரதேசியிடத்திலே நீ வாங்கலாம், உங்களுக்குள்ளே தரித்திரிராதபடி, உன் சகோதரனிடத்தில் உனக்குவரவேண்டியகடனை உன் கைகள்விட்டுவிடக்கடவன்.—இன்றுகாலனுக்கு விதிக்கிற சகலகட்டளைகளையும் காத்துக்கொள்ளும்பொருட்டு, உன் தேவனாகிய யெகோவாவின்வாக்கைச் சாவதானமாய்க் கேட்பாயானால்,—உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சந்தரமாய் அளிக்குந்தேசத்தில், அவர்உன்னை அதிகமாய் ஆசீர்வதிப்பார்.—உன் தேவனாகிய யெகோவா உனக்கு வாக்குத்தத்தமருளிய பிரகாரம் உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகசாதியருக்குக்கடன்கொடுப்பதெயொழியக்கடன்வாங்கமாட்டாய்; நீ அநேகசாதியாரை ஆளுவதெயொழிய, அவர்கள் உன்னை அரசாணாட்டார்கள்.

உன் தேவனாகிய யெகோவா உனக்களிக் குந்தேசத்தின் எந்தவாசலிலும், உங்கள் சகோதரருக்குள்ளே தரித்திரனொருவனிருந்தால், நீ தரித்திரனாகிய உன் சகோதரனுக்கு உன்னிருதயத்தைக் கடினமாக்காமலும், உன் கையைப்பொத்திக்கொள்

(க) லேவிய.யக.க. (யஉ) லேவிய.யக.யக. (யக) லேவிய.யக.உய. லேவிய.யக.உக. (உய) லேவிய.யஎ.யடு. (உக) யாத்.உக.யக. (உஉ) லேவிய.உஎ.கய. நிதி.ய.கஎ. (உக) அதி.யஉ.டு.க.எ. அதி.யடு.யக.உய. (உச) அதி.யஉ.உக. (உச) அதி.யஉ.எ.யடி. (உஎ) அதி.யஉ.யஉ.யடி.யக. எண்.யடி.உய. (உஅ) அதி.உக.யஉ. ஆமோ.ச.ச. (உக) அதி.உக.யஉ. வச.உஎ. அதி.யடு.ய. நீதி.க.க.ய.—(யடு) அதி. க.) யாத்.உக.உ. லேவிய.உடு.உச. எரோ.க.யச. (க) அதி.உக.உய. (ச) அதி.உச.க. (டு) அதி.உச.டி. (ச) அதி.உச.யஉ.சச. அதி.உச.யச. நீதி.உஉ.எ. (எ) க.யோவா.க.யஎ.

அ னாமலும்,—அவனுக்கு உன் கையை நன்றாய் விரித்தது, அவனுடைய அவசியத்திற்கு வேண்டியபடி, க அவனுக்குக் கடன்கொடுப்பாயாக.—விதேலைவருஷமாகிய ஏழாம்வருஷம் சமீபித்ததென்கிற எண்ணம் தீமையான உன்னிருதயத்திலுண்டாகாதபடிக்கும், தரித்திரனாகிய உன் சகோதரனுக்குக்கொடாமல் மறத்து, அவன்மேற் குரூரபார்வைவையாதபடிக்கும், அவன் உன்னைக் குறித்த யெகோவாவை நோக்கி, ஒலமிடாதபடிக்கும், எச்சரிக்கையாயிரு: இல்லாதிருந்தால் உனக்குப் பாவம்வரும்.—அவனுக்குக்கொடுக்கவே வேண்டும், இத்தகாக உன் தேவனாகிய யெகோவா உன் சகல கிரியைகளிலும், உன்னைக் தொழில் யாவற்றிலும், உன்னை யாசீர்வதிப்பார்: ஆதலால் வக கொடுக்கும்போது மனவிசனப்படாதிரு.—உன் தேசத்திலே தரித்திரரில்லாதிருப்பதில்லை: ஆதலால் உன் தேசத்திலுள்ள தரித்திரனும், முட்டுள் வவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையை நன்றாய் விரிக்கவேண்டுமென்று உனக்குக்கட்டினையிடுகிறேன்.

வஉ உன் சகோதரனாகிய எபிரேயனாகிலும், எபிரேயத்திரியாகிலும், தன்னை உனக்கு விற்றால், ஆறு வருஷம் உனக்கு ஊழியஞ்செய்யவேண்டும்; ஏழாம்வருஷத்தில் அவன் விதேலைபெற்றுப்போகவிட்டுவிடவேண்டும்.—அவன் விதேலைபெற்றுப்போக விடும் பொழுது, அவனை வெறுமை யச யாய்ப் போகவிடாமல்,—உன் தேவனாகிய யெகோவா உனக்கு அருளிய ஆசீர்வாதத்தின்படி ஆட்டுக்கிடையிலும், உன்னைக் குறியத்திலும், உன் ஆலயிலும், சிலவற்றை யெடுத்து உதாரவடு மாய்க் கொடுத்தனுப்பவேண்டும்.—ஈ எளித்து தேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை மீட்டுக்கொண்டதையும், ஈ நினைக்கும்பொருட்டு, இன்றுகாண் இத்தக் காரியத்தை உனக்குக் கட்டினையிடுகிறேன்.—அவனுள்ளிடத்தில் கன்மைபெற்று, உன் னையும் உன் குடும்பத்தாரையும் நேசிப்பதினால், காணுன்னை விட்டுப்போகமாட்டேனென்று உன்னுடனே சொன்னால்,—ஈ அவனுடையகாதைக் கதவிலே சேர்த்து ஒரு கம்பியிறைக்குற்றாயாக, பின்பு அவன்என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன். உன் அடியாளுக்கும் அப்படியே வஅ செய்யக்கடவாய்.—அவன் ஆறு வருஷம் உனக்கு ஊழியஞ்செய்ய்ப்படியாவிரண்டு கூலிக்காரருக்கு ஒப்பாயிருப்பான்; அவன் விதேலைபெற்றுப்போகவிடும்பொழுது, ஈ விசனப்படவேண்டாம்: இப்படி உன் தேவனாகிய யெகோவா ஈ செய்யுமெல்லாவற்றிலுமுள்ள ஆசீர்வதிப்பார்.

வக உன் ஆடுமாடுகளிலே தலையீற்றுகள் யா

வையும் உன் தேவனாகிய யெகோவாவுக் கென்று பரிசுத்தப்படுத்தவேண்டும்: உன்மாட்டின் தலையீற்றை வேலைகொள்ளாமலும், உன் தலையீற்றுட்டின் மயிரைக் கத்தரியாமலும்,—யெகோவா தெரித்தேறப்படுத்தும் ஸ்தலத்தில்வ உவருஷந்தோறும் ஈயும் உன் குடும்பத்தாரும் உன் தேவனாகிய யெகோவா வின்சர்நிதியில் அவைகளைப்புகிக்கக்கடவீர்கள்.—அதற்கு முடம், குரு உகடு, முதலிய தீதானதோஷமிருந்தால், அதை உன் தேவனாகிய யெகோவாவுக்குப்பலியிடவேண்டாம்.—அப்படிப்பட்டதை ஈ உன் வாசல்களில் உடலே, கலைமாணப்போலவும், புல்வாயைப்போலவும், புகிக்கலாம்: அசுசியானவனும் சுசியானவனும் அதைப்புகிக்கலாம்.—அதினிரத்தத்தை மாத்திரமும் புகிக்கவேண்டாம்; சலத்தைப்போல அதைத் தரையில் ஊற்றிவிடக்கடவாய்.

யக. அதிகாரம்.

க. பஷ்கா உற்சவம்: க. ஏழுவார உற்சவம்: வக. கூடார உற்சவம்: வக. வருஷந்தோறும் இம் மூன்றுற்சவங்களில் ஆண்மக்கள் யாவரும் சிவேதனஞ்செய்யக்கட்டினையிடல்: வஅ. சியாயாதிபதிகளைக் குறித்தல்: உக. சோலையையும் விக்கிரகங்களையும் ஸ்தாபியாமல் விலக்கல்.

ஆபீம்மாதத்தில் இராத்திரிகாலத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை எளித்தினின்றும் புறப்படச்செய்ததினால், ஆபீம்மாதத்தை மதித்து, அதில் உன் தேவனாகிய யெகோவாவுக்குப்பஷ்கா உற்சவத்தை யாசரிக்கக்கடவாய்.—யெகோவா தமதுகாமத்தை ஸ்தாபிக்கும்படி உதெரிந்தகொள்ளும் ஸ்தலத்தில், உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பஷ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப்பலியிடவாயாக.—ஈ எளித்து தேசத்தினின்றும் புறப்பட்டதினத்தை உன்வாழ்நாள்முழுவதும் நினைக்கும்படி, ஈ எளித்து தேசத்தினின்றும் தீவிரமாய்ப்புறப்பட்டதைக் குறித்து அத்துடன் புளிப்புள்ள அப்பத்தைப்புகியாமல், துக்கத்தின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பத்தை ஏழுநாளானவும் அதினுடன் புகிக்கக்கடவாய்.—புளிப்புள்ள அப்பம் ஏழுநாளானவும் உன் எல்லை யெங்கும் உன்னிடத்திற் காணப்பட வேண்டாம்; ஈ முதலாசாயங்காலமிட்டபலியின்மாயிசத்தில் ஏதாவதும் இராமுழுவதும் உதயகாலம்வரைக்கும் சேஷித்திருக்கப்படாது.—உன் தேவனாகிய யெகோவா உனக்களிக்கும் வாசல்களெதிலும் ஈ பஷ்காவையடிக்கவேண்டாம்.—உன் தேவனாகிய யெகோவா தமது காமத்தை ஸ்தாபிக்கும்படி தெரித்தேறப்படுத்தும் ஸ்தலத்திலே, ஈ எளித்தினின்றும் புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே ரூரியன் அஸ்தமிக்கிறபொழுது பஷ்க

(அ) வேலி.உரு.கரு. மத்.கு.சஉ. (க) அதி.உஅ.ரு.ச.ரு.எ. ஈதி.உக.சு. மத்.உய.யடு. அதி.உச.யடு. மத்.உரு.சசு. சஉ. (வ) உகொரி.க.ரு.எ. அதி.யச.உக. சங்.சக.க. ஈதி.உஉ.க. (யக) மத்.உக.யக. யோவா.யஉ.அ. (யஉ) யாத்.உக.உ. எரே.கச.யச. (யச) ஈதி.யஉ.உஉ. (யரு) அதி.ரு.யடு. (யக) யாத்.உக.ரு.சு. (யக) யாத்.யக.உ. (உய) அதி.யஉ.ரு.சு.எ. (உச) வேலி.உஉ.உய. (உஉ) அதி.யஉ.யடு.உஉ. (உக) அதி.யஉ.யக.உக.—(யக. அதி. க.) யாத்.யஉ.உ. யாத்.யக.சு. யாத்.யஉ.உக.சஉ. (உ) அதி.யஉ.ரு.உக. (க) யாத்.யஉ.யடு.யக.கக. (ச) யாத்.யக.எ. (ச) யாத்.யஉ.ச.

எ காவை அடித்து, — உன் தேவனாகிய யெகோவா தெரிந்தேற்படுத்தும் ஸ்தலத்தில் அதைப் பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே திரும்பி உன் கூடாரங்களுக்குப் போவாயாக. — நீ ஆறு நாளும் புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்க வேண்டும்: ஏழாநாள் உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று மகா சபைகூடவேண்டும்: அதில் எந்தவேலையையுஞ்செய்ய வேண்டாம்.

க அரியரியுந்தினந்தொடங்கி நீ ஏழு வாரங்களை யெண்ணுவாயாக: இப்படி உன்னிமித்தம் ஏழு வாரங்களுக்கும் எண்ணுவாயாக. — உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதித்தபிரகாரம் உன்னை யினிஷ்டபலியாகிய நைவேத்தியத்தை உன் தேவனாகிய யெகோவாவுக்கு நிவேதித்து, இப்படியேயவார உற்சவத்தை உன் தேவனாகிய யெகோவாவுக்கென்று ஆசரிக்கக்கடவாய்.

உக உன் தேவனாகிய யெகோவா தமது நாமத்தை ஸ்தாபிக்கும்படி தெரிந்தேற்படுத்தும் ஸ்தலத்தில் நீயும் உன் புத்திரனும், புத்திரியும், பணிவிடைக்காரனும், பணிவிடைக்காரியும், உன் வாசல்களிலுள்ள லேவியரும், பரதேசியும், உங்களுக்குள்ளிருக்கிற அநாதபிள்ளையும், விதவையும் உன் தேவனாகிய யெகோவாவின்கீழ் உத்தியிற் சந்தோஷப்பட்டு, — நீ எகிப்தில் அடிமை யாயிருந்ததை நினைத்து, இந்த விதிகளையனுசரித்து அவைகளின்படி செய்யக்கடவாய்.

உக நீ உன்தானியபலத்தையும், திராட்சபலத்தை யுஞ்சேர்த்தபின்பு ஆவாச உற்சவத்தை ஏழுநாளாசரித்து, — உன்னுற்சவத்தில் நீயும் உன் புத்திரனும், புத்திரியும், பணிவிடைக்காரனும், பணிவிடைக்காரியும், உன் வாசல்களிலுள்ள லேவியனும், பரதேசியும், அநாதபிள்ளையும், விதவையுஞ்சந்தோஷப்படக்கடவீர்கள். — உன் தேவனாகிய யெகோவா உன் சகலவிருத்தியிலும், உன்னை கைத்தொழில்யாவற்றிலும், உன்னை ஆசீர்வதித்தபடியால், நீ யெகோவா தெரிந்தேற்படுத்தும் ஸ்தலத்தில் உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஏழுநாள் உற்சவத்தை ஆசரித்து, அவசியமாய்ச்சந்தோஷமாயிருப்பாயாக.

உக வருஷத்தில் மூன்றுதரம், புளிப்பில்லாத அப்ப உற்சவத்திலும், வார உற்சவத்திலும், கூடார உற்சவத்திலும், உன் ஆண்மக்களெல்லாரும் உன் தேவனாகிய யெகோவா தெரிந்தேற்படுத்தும் ஸ்தலத்தில் அவருடைய சந்நிதியில் வெளிப்படக்கடவர்கள். — அவர்கள் யெகோவாவின்கீழ் சந்நிதியில் வெறுங்கையுடனே காணப்படவேண்டாம்: உன் தேவனாகிய யெகோவா உனக்கருளிச்செய்த ஆசீர்வாதப்படி, ஒவ்வொரு

வனுந் தன்னவியன்றவனு கொடுக்கவேண்டும்.

உன் தேவனாகிய யெகோவா உனக்களித்த அத்தவாசல்கள்தோறும், உன் கோத்திரங்களுக்கு நியாயாதிபதிகளையும், தலைவர்களையும் ஏற்படுத்துவாயாக: அவர்கள் நீதியுடன் சனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள். — நியாயத்தைப் புகுபுரட்டாதிருப்பாயாக; முகம்பார்க்கவும் படாது; பரிதானம் வாங்கவும் வேண்டாம்; பரிதானம் ஞானவான்களுடைய கண்களைக்குருடாக்கி, நீ திமான் களுடைய மொழிகளைப் புரட்டும். — நீ உயிர்வந்து, உன் தேவனாகிய யெகோவா உனக்களித்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நீ தியாயே பின்பற்றுவாயாக.

நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு உன் உடலாக்கும் வேதிகையின் சமீபத்தில் யாதொரு மரச் சோலைவைக்கவேண்டாம். — உன் தேவனாகிய யெகோவாவெறுக்கிற யாதொரு சிலையையும் ஸ்தாபிக்கவும் வேண்டாம்.

வெ. அதிகாரம்.

க. பலிகள் நிர்த்தோஷமாயிருக்கவேண்டுமெனல்: உ. வக்கிரகாராதனைக்காரரைக்கொலைசெய்யக்கட்டினாயிடல்: அ. ஆசாரியரும் நியாயாதிபதிகளும் கடினவழக்குகளை விசாரிக்கக்கட்டினாயிடல்: உ. அவர்களிடநீதிப்பை விரோதித்தவர்களைக்கொலைசெய்யக்கட்டினாயிடல்: ஸ. இராசாவை ஏற்படுத்தும் விதியையும் அரசாட்சி செய்யும் விதியையுந்தெரிவித்தல்.

தோஷமும் அவலட்சணமுமுள்ள ஆமொடுகளை உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடவேண்டாம்: அவை உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.

உன் தேவனாகிய யெகோவா உனக்களிக்கும் எந்தவாசல்களிலும் ஒருபுருஷனாவது, ஸ்திரியாவது, நான்விவக்கிய சூரியன் சந்திரன் முதலான வானத்துச்சேனைகளாகிய அந்நிய தெய்வங்களைச்சேவித்து, நமஸ்கரித்து, இப்படி உன் தேவனாகிய யெகோவா அருளிய உடன்படிக்கையமீறி, அவருடைய சமூகத்திற் பாவஞ்செய்திருக்கக்கண்ணெ, — அதை உனக்கறிவித்தால், நீ கேள்விப்பட்டவுடனே அதை நன்றாய் விசாரணை பண்ணவேண்டும். — அந்த அருவருப்பான காரியம் இலரவேலருக்குள்ளே நடந்தது மெய்மையும், நிச்சயமுமென்றறிந்தால், — அந்தத்தூர்க்கருமத்தைச் செய்யும் புருஷனையாயினும், ஸ்திரியையாயினும், உன் வாசலுக்குப் புறம்பேகொண்டிப்பாய்ச்சாகும்படி கல்லெறியக்கடவாய். — சாகத்தக்க குற்றவாளி இரண்டுமூன்று சாட்சிகளினாலே கொலையுண்ணக்கடவன்: ஒரே சாட்சி

(எ) யாத். உ. அ. க. உ. இரா. உ. க. யோவா. உ. ய. க. யோவா. ய. க. (அ) லேவி. உ. க. லேவி. உ. க. (க) யாத். உ. க. லேவி. உ. க. அப். உ. க. (ய) க. கொரி. ய. க. யாத். உ. க. (ஸ) நிசி. அ. க. (ய) லேவி. உ. க. க. ச. (ய) யாத். உ. க. ய. எ. (ய) யாத். க. ச. உ. க. கொரி. அ. ய. (ய) க. நாளை. உ. க. ச. (ய) யாத். உ. க. உ. க. நீதி. உ. ச. உ. க. நீதி. ய. எ. உ. க. பிர. எ. எ. (உ) எசேக். ய. அ. க. (உ) யாத். க. ச. க. இரா. ய. ச. ய. க. உ. இரா. ய. எ. ய. க. உ. நாளை. க. க. (உ) லேவி. உ. க. — (ய) எ. அ. க. (க) மல். க. அ. ய. க. (உ) யோபு. க. உ. க. எரே. எ. உ. உ. உ. க. யோசு. எ. ய. க. நியா. உ. உ. ய. ஒசி. அ. க. (க) லேவி. உ. ச. ய. க. யோசு. எ. உ. க. (ச) எண். க. மத். ய. ய. க. யோவா. அ. ய. உ. கொரி. ய. க. க. தீமோ. ய. க. எபி. ய. உ. அ.

யின் வாக்கினால் அவனைக்கொலைசெய்யவேண்டாம்.-அவனைக்கொலைசெய்யும்படி முன்பு சாட்சிக்காரருடைய கைகளும், பின்பு சகலசனங்கனின் கைகளும் அவன்மேல்வைக்கப்படவேண்டும்: இப்படியே உங்களிடத்தினின்றிந்தமையை யகற்றிவிடு.

அ உன்வாசல்களில் வந்திருக்கிறவழக்குகளாகிய இரத்தப்பழி, வியாச்சியம், அடி, இவைகளிலொன்றைக்குறித்து நியாயத்தீர்ப்பது உனக்குக்கடினமாயிருந்தால், நீ எழுந்துபுறப்பட்டு, உன் தேவனாகிய யெகோவா தெரிந்தேற்படுத்தும் ஸ்தலத்துக்குப்போய்,—லேவியரான ஆசாரியரிடத்திலும், அந்நாட்டினிலிருக்கும்நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்: அவர்களிடையினின்றென்று உனக்கறிவிப்பார்கள்.-

யெகோவா தெரிந்து ஏற்படுத்தும்விடத்திலிருந்து அவர்களுனக்கறிவிக்குந்தீர்ப்புக்கிணங்கி, அவர்களுனக்குப்போதிப்ப தெப்படியோ, அப்படியேசெய்யச்சாவதானமாயிரு.-அவர்களுனக்கு அறிவிக்கும்வாக்கைவிட்டு வலப்புறம்இடப்புறஞ் சாயாமல், அவர்களுனக்குணர்த்தும் பிரமாணத்தின்படிக்கும், உனக்குச்சொல்லும்நியாயத்தின்படிக்கும், செய்யக்கடவாய்.

யெ அங்கே உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனைசெய்யும்படிநிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும்கேளாமல் ஒருவனிடம்புசெய்தால், அவன்சாகவேண்டும்: இஸரவேலினின்றிந்திடுமையை யகற்றிவிடு.-அப்பொழுது சனங்கெல்லவாரும் அதைக்கேட்டுப்பயந்து, இனி இடம்புசெய்யாதிருப்பார்கள்.

யெ உன் தேவனாகிய யெகோவா உனக்களிருந்தேசத்திலே, நீ சேர்ந்து அதைச் சந்தரித்துக்கொண்டு அதில் வாசமாயிருக்குங்காலத்தில், நீ என்னைக்குழந்திருக்கிறசகலசாதியாரைப்போல் நான் என்மேல் ஒரு இராசாவைவைத்துக் கொள்ளவேண்டுமென்பபாலால்,—உன் சகோதரரினொருவனுமாய், உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொள்பவனுமாயிருக்கிறவனையே உனக்கு இராசனாகவைத்துக்கொள்ளக்கடவாய்: உன்சகோதரனல்லாத அந்நியனை நீ வைத்துக்கொள்ளவேண்டாம்.-மேலும், அவன் அநேகருகிறகளைச்சம்பாதி யாமலும், அநேகங்குதிரைகளைத்தனக்குச்சம்பாதிக்கும்படிசனங்களை எகிப்துக்கு அனுப்பாமலயிருக்கக்கடவன். இனி அந்தவழியைய நீ கங்களிடும்பிப்போகவேண்டாமென்று, யெகோவா உங்களுக்குச்சொண்டானரே.-அவன் அநேகம்ஸ்திரிகளைச் சேரவேண்டாம்: பொன்வெள்ளிகளைத்தனக்குப்பெருகும்

படிசெய்யலாகாது: அவனுடைய இருதயம்வழுவிப்போகவுங்கூடும்.—அவன்தன் இராசானத் யுதின்மேல் வீற்றிருக்கிறபொழுது, அவனுடைய இருதயம் அவனுடையசகோதரருக்குமேலுயராமலும், இந்தக்கட்டளைகளைவிட்டுவலப்புறமாவது, இடப்புறமாவது, சாயாமலும்,—இந்தவேதப் பக பிரமாணத்தின் சகலவாக்குகளையும், இந்தவதிகளையுங் காத்துக்கொண்டு, இவைகளின்படிசெய்வதற்காகத்தன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படவேண்டுமென்றுணரும்பொருட்டு,—அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலேயிருக்கிற இந்தவேதநூலைப்பார்த்து, தனக்காக ஒருபுஸ்தகத்தில் ஒருபிரதியையெழுதி, தன்னிடத்தில்வைத்துக்கொண்டு, தன்வாழ்நாள் முழுவதும் அதைப்படித்துக்கொள்ளக்கடவன்: அதினால் தானும், தன் புத்திரரும், தங்களரசாட்சியை இஸரவேலர் மத்தியிலேநெடுங்காலம் செலுத்தும்படி செய்வான்.

யு. அதிகாரம்.

க. தேவன்தாம்ஆசாரியருக்கும்லேவியருக்குமுரிய சுதந்தரமாதல்: க. ஆசாரியனுக்குப் பாகம் நிரூபித்தல்: சு. லேவியருக்குப் பாகம் நிரூபித்தல்: க. காணுனியர்செய்யும் முறைமைகளைப்போற் செய்யாமல் விலக்கல்: யெ. கிறிஸ்தென்னுந் தீர்க்கதரிசியை மதிக்கக்கட்டளையிடல்: உய. கள்ளத்தீர்க்கதரிசியைத்தண்டிக்கக்கட்டளையிடல்.

இஸரவேல் சந்தியாருடன் லேவியாசாரியர்களுக்கும், லேவியின் கோத்திரத்தார் ஒருவருக்கும், பாகமுஞ்சுதந்தரமுமில்லை: யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் நைவேத்தியத்தையும், அவருடைய சுதந்தரத்தையும் புசிப்பார்கள்.—ஆதலால் அவர்களுடைய சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை: யெகோவா அவர்களுக்குச் சொல்லியபடி அவரே அவர்கள் சுதந்தரம்.

நித்தமும் யெகோவாவின் நாமத்தைக்கொண்டு ஆராதனைசெய்யும்படிநிற்கும்பொருட்டு, ஆசாரியனையும், அவன் புத்திரரையும், உன் தேவனாகிய யெகோவா உன் சமஸ்தகோத்திரத்தாருக்குள்ளுந் தெரிந்தெடுத்துக்கொண்டபடியால்,—சனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடை, தாடைகள், இரைப்பையிவைகளை ஆசாரியனுக்குக்கொடுப்பதுகடன்.—உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமமென்னுமிவைகளில் முதற்பலனையும் அவனுக்குக்கொடுக்கக்கடவீர்கள்.

இஸரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன்வாசல்களில் தங்கும்லேவியன் அவ்விடத்தைவிட்டு

(எ) அபு.எ.இயு. (அ) உ.நாளா.யெ.க. ஆகா.உ.யெ. மல்.உ.எ. யாத்.உ.க.யெ. சங்.ாஉஉ.டு. அதி.யெ.டு. (க) எரே. யு.யு. அதி.யெ.யெ. எசேக்.சச.உச. (யெ) எண்.யெ.க.யெ. எஸ்ரு.யெ.யு. ஒசி.ச.ச. அதி.யெ.க.எ. அதி.யெ.டு. (ஸ) க.சாமு.அ.டு. (யெ) க.சாமு.க.யெ. க.நாளா.உஉ.யெ. எரே.க.யெ.உக. (யெ) க.இரா.ச.உச. சங்.உயெ.எ. ஏசா.க.க. எசேக்.யெ.யெ. யாத்.யெ.யெ. எண்.யெ.க.ச. அதி.உயெ.சு.யு. ஒசி.யெ.டு. (யு) உ.இரா.யெ.யெ. க.இரா.யெ.டு. (உய) யோச.க.அ. சங்.ாயெ.க.க.எ.க.அ.—(யு) அதி. க.) எண்.யெ.உயெ. எண்.யெ.எ.க. க.கெகாரி.க.யெ.க. யாத்.உயெ.க. அதி.யெ.யு. (டு) யாத்.உஉ.உ.க. (ச) எண்.க.டு.உ.க.

மணப்பூரணமாய் யெகோவாதெரிந்துகொண்ட டஸ்தலத்துக்குவந்தால்,—அங்கே யெகோவாவின் சந்நிதியில்நிற்கும் லேவியராகியதனதெல்லாச்சகோதரரையும்போலத்தானுந்தன் தேவனாகிய யெகோவாவினுடையநாமத்தைக்கொண்டு ஆசாரியத்தொண்டுசெய்வான்.—அவர்கள் தங்கன்பிதாக்களின் ஆஸ்தியைவிறற் கிரயத்தமாத் திரமன்றி, புசிக்குச்சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.

க உன் தேவனாகிய யெகோவா உனக்களிருந்தேசத்திற்குபோய்ச்சேரும்பொழுது, அவ்விடத்துச் சாதியார்செய்யும் அருவருப்பானகிரியைகளைச் செய்யப்பயிலவேண்டாம்.—தன்புத்திரர் புத்திரிகளை அக்கினியின்மத்தியிற்செல்லப்பண்ணுகிறவனும், மாயாவியும், யோசியனும், மோகனஞ்செய்பவனும், மாந்திரிகனும், விடகாரியும்,—சன்னதகாரனும்,சித்தனும்,பேய்வித்தைக்காரனும் உங்களுக்குள்ளேயிருக்கவேண்டாம்.—

உஉ இப்படிப்பட்ட கிரியைகளைச் செய்கிறவர்களை யெகோவாவெறுக்கிறார்: இப்படிப்பட்ட அருவருப்பானவைகளினிமித்தம் உன் தேவனாகிய யெகோவா உன் முன்னிலையினின்றும் யக அவர்களைத்தூரத்திவிடுகிறார்.—உன் தேவனாகிய யெகோவாவுக்குமுன்பாகப் பூரணசற்குண யசனாயிருக்கக்கடவாய்.—நீ வசப்படுத்தும் இற்தச்சாதியார் யோசியருக்கும், மாயாவிடங்களுக்குச்செவிகொடுத்தார்கள்: நீ அப்படிச் செய்வதற்கு உன் தேவனாகிய யெகோவா உனக்கிடங்கொடார்.

யடு உன் தேவனாகிய யெகோவா உன்னிமித்தம் உன் சகோதரருக்குள்ளே எண்ணிப்போல ஒரு தீர்க்கதரிசியை உன் மத்தியினின்றும் எழும்பப்பண்ணுவார்; அவருக்கே செவிகொடுக்கக்.—நீ ஓரேயிலே சபைகூட்டினதினத்தில்காணிறந்துபோவேன், ஆதலால் இனி உன் தேவனாகிய யெகோவாவின் வாக்கைக்கேளாமலும், இற்தப்பெரிய அக்கினியை இனிக்காணாமலும், அருளவேண்டுமென்று, உன் தேவனாகிய யெகோவாவுக்கு நீ செய்த சமஸ்தபிரார்த்தனைகளினாலும்,—யெகோவா என்னைகோக்கி, யடி அவர்கள் சொல்லியவாக்குகல்லது.—கான் அவர்களரிமித்தம் அவர்களுடைய சகோதரிவிருந்து உன்னைப்போல ஒருதீர்க்கதரிசியை எழும்பப்பண்ணி, என்னுடையவாக்குகளை அவருடைய மூயில் இடுவேன்; அவர் தமக்கு நான்விதிக்கு மனைத்தையும் அவர்களுக்குச் சொல்லுவார்.—

யக என்முமத்தைக்கொண்டு அவர்சொல்லும் என்வாக்குகளுக்குச்செவிகொடாதவனை நான்விசாரிப்பேன்.

உய நான்விதியாதவைகளைஎன்முமத்தைக்கொண்ட

கொசல்லத்துணியும் தீர்க்கதரிசியும், அந்நியதேவர்களுடைய நாமத்தைக்கொண்டு சொல்லுந்தீர்க்கதரிசியுஞ் சாகவேண்டுமென்றார்.—யெ உகோவா சொல்லாதவாக்குஇன்னதென்றுநான் எப்படியறிவேனென்றுஉன்னிருயத்திற்சிறித்தால்,—ஒரு தீர்க்கதரிசி யெகோவாவுடைய உகாமத்தைக்கொண்டு சொல்லுங்காரியம் நடவாமல், அபத்தமாய்முடிந்தால் அவ்வாக்கு, தீர்க்கதரிசி துணிவினும் சொன்னதேயன்றி யெகோவா சொன்னதல்ல: அவனுக்குநீப்பயப்படவேண்டாம்.

யக. அதிகாரம்.

க. அடைக்கலகரங்களை நியமித்தல்: ச. கொலை செய்தவன் அவைகளில் அடைக்கலம்புகுதல்: யச. எல்லையினடையானங்கள் மாற்றப்படாதெனல்: யடு. இரண்டொட்டிகளினால் நியாயத்தீர்ப்புப்பண்ணக்கட்டினையிடல்: யக. பொய்ச்சாட்சிக்காரனைத்தண்டிக்கவிதித்தல்.

உன் தேவனாகிய யெகோவா உனக்களிருந்தேசத்திலுள்ள சாதியாரை உன் தேவனாகிய யெகோவா சேகரித்தபின், நீ அவர்களுக்கே தேசத்தேசத்தரித்துக்கொண்டு, அவர்கள் கரங்களிலும், வீடுகளிலும் வாசம்பண்ணுங்காலத்திலும்,—நீ உன் தேவனாகிய யெகோவா உனக்குச்ச தந்தரமாயளிக்கும் அத்தேசத்தாமத்தியில் உனக்காக மூன்றகரங்களை யேற்படுத்தவேண்டும்.— கொலைசெய்தவனெவனுந் தப்பிப்போயிருக்கும் பொருட்டு, நீசுதந்தரிக்க உன் தேவனாகிய யெகோவா உனக்களிருந்தேசத்தினெல்லகளை மூன்றாய்ப்புகுத்து, அதற்கொவ்வொருவழி செவ்வைப்படுத்தவேண்டும்.

தான்முன்னே பகைத்திராத பிறனொருவனை அபுத்தியூருவமாய்க்கொன்றபின் அங்கே தப்பிப்போய்ப்பிழைக்குக கொலைகாரனுடைய காரியமாவது.—ஒருவன் மரந்தறிக்கிறதற்குப் பிறனொருவனுடனே காட்டிப்போய், மரம்பெட்டக்கையிலிருந்த கோடரியை ஒங்கும்பொழுது, கோடரி கம்பைவிட்டிக் கழன்றுபோய் அவன்மேற்பட அவன் இறந்துபோனால்; இவனுக்கு அவன்முற்பகையில்லாதபடியால், இவன்கொலைக்குப் பாதிரானல்ல.—இரத்தப்பழிகாரன் மனம்புழுங்கிக்கொலைசெய்தவனைப் பின்றொடர்ந்து, வழித்தாரத்தினால் அவனைக்கிடத்து அவனைக்கொன்று போடாதபடிக்கு, இவன் அந்த நகரங்களுக்குள்ளொன்றில் தப்பிப்போய்ச்சீலிப்பாளாக.—ஆதலால் உன்னிமித்தம் மூன்றகரங்களை ஏற்படுத்தவேண்டுமென்று உனக்குக்கட்டின யிடுகிறேன்.—மேலும், நீ உன் தேவனாகிய யெகோவாவிடத்திலன்புகூர்ந்து, இடைவிடாதபடி அ

(ஏ) உ.நாளா.கக.உ. (அ) உ.நாளா.கக.ச. ிதி.யெ.ச.ச.எ. (க) லேவி.யடி.உ.அ. (ய) லேவி.யடி.உ.க. லேவி.யக. உ.சு.க. ஏசா.அ.யக. (யக) லேவி.உய.உ.எ. க.சாமு.உ.அ.எ. (யஉ) லேவி.யடி.உ.ச.உ. (யக) ஆதி.யஎ.க. (யடு) வச.யடி. யோவா.க.ச.டு. அப்.க.உ.உ. அப்.எ.க.எ. (யசு) யாத்.உய.யக. எபி.யஉ.யக. (யஎ) அதி.டு.உ.அ. (யடி) வச.யடு. யோவா.க.ச.டு. அப்.க.உ.உ. அப்.எ.க.எ. ஏசா.டு.யக. யோவா.யஎ.அ. யோவா.ச.உ.டு. யோவா.அ.உ.அ. (யக) அப்.க.உ.க. (உய) அதி.யக.டு. எரே.யச.யச.யடு. சக.யக.க. அதி.யக.க.உ. எரே.உ.அ. (உஉ) எரே.உ.அ.க. அதி.யக.உ.—(யக. அதி. க.) அதி.யஉ.உ.க. (உ) யாத்.உ.க.யக. யோச.உய.உ. (ச) எண்.கடு.யடு. (சு) எண்.கடு.யஉ.

கு இப்படிச் சொல்லிமுடிந்தபின்பு, சனங்களை நடத்தும்படி சேனாபதிகள் நியமிக்கப்பட்டகடவர்கள்.

ய ரீ ஒரு நகரத்துடன் யுத்தஞ்செய்யும்படி நேரிடுகையில், அவர்களுக்குச் சமாதானத்தைப் பிரசுரித்தப்படுத்தவேண்டும்.—அவர்கள் உனக்குச் சமாதான உத்தரங்கொடுத்து வாசலைத் திறந்தால், அதிலுள்ள சனங்களெல்லாரும் உனக்குத்திறை தந்து உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள்.—

உஉ அவர்கள் உன்னுடனே சமாதானப்பட்டாமல், உன்னுடனே யுத்தம் பண்ணுவார்களேயாகில், நீ அதைமுற்றுக்கடபோட்டு, உன் தேவனாகிய யெகோவா அதை உன்கையிலொப்பித்த பொழுது, அதிலுள்ள ஸ்திரிகளையும், குழந்தைகளையும், மிருகங்களையும் விட்டுப் புருஷர் யாவரையுங்

யசு கட்டத்தின்வாயினால் வெட்டி, —நகரத்திலுள்ள எல்லாவற்றையுங் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய யெகோவா உனக்கு ஒப்பித்த உன் சத்துருக்களிடத்திற் கொள்ளையிட்டபொருளை அ

யடு இனுபவிப்பாயாக.—இந்தச்சாதி யாரின் நகரங்களுக்கு வேறும் உனக்கு அதிதாரத்திலிருக்கும் சம்ஸ்த நகரங்களுக்கும் இப்படி யெசெய்யவேண்டும்.

யசு உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சுதந்தரமாக அளிக்கும் நகரங்களிலுள்ள எத்தியர், எமோரியர், காளுனியர், பெர்சியர், ஈவியர், எபுசியர் என்னுமிந்தச்சனங்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற அருவருப்பான யாதொன்றையும் நீங்களுக்கு செய்யும்படி உங்களுக்குப்

யஎ போதியாமலும், —நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாய்ப்பாவஞ்செய்யாமலுமிருக்கும்பொருட்டு, அங்குள்ள சுவாசமுள்ளவகையில் ஒன்றையாகிலும் உயிரோடே யடிவையாவல், —உன் தேவனாகிய யெகோவா உனக்குக்கட்டினையிட்ட பிரகாரம் சகலரையுஞ்சங்கரிக்கக்கடவாய்.

யக ரீ ஒரு நகரத்தைப்பிடிக்கும்படி அத்துடனே யுத்தம் பண்ணினொடுகளாக அதை முற்றுகை போட்டிருக்கும்பொழுது, அதின் மரங்களின் கனியைப் புகிக்கக் கூடியதாயிருக்கிறபடியால், கொத்தனத்திற்கு உதவுமென்று நீ கோடரியை

உஉ ஒங்கி அவைகளை வெட்டாதிரு.—புகிக்கிறதற்கேற்ற கனிகொடாதமரங்களைக் கண்டால், அவைகளை மாத்திரந்தறித்து, உன்னுடனே யுத்தம் பண்ணுகிற நகரத்தைவசப்படுத்துமானவும் அதற்கெதிராகக்கொத்தனம் போட்டுக்கொள்ளலாம்.

உக. அதிகாரம்.

க. அபுத்தியுருவமாய்ச்செய்தகொலைக்குப்பிராயச்சித்தம்: ய. சிறைப்பட்டஸ்திரியின் விவாகநியமம்: யடு. சுயேச்சையின்படி சேஷ்டபுத்திரனைச் சுதந்தரத்தினின்றும் நீக்கலாகாதெனல்: யடி. மூர்க்கமுள்ள புத்திரனைக்கொலைசெய்யக்

கட்டினையிடல்: உஉ. தூக்குமரத்தில் துஷ்டரைத்தூக்குமுறைமை.

உன் தேவனாகிய யெகோவா உனக்குச்சுதந்தரமாக அளிக்குந்தேசத்தில், கொலைசெய்யப்பட்டிக்கிடக்கிற ஒருவனைவெளியேகண்டு, அவனைக் கொன்றவனின்னானென்று தெரியாதிருந்தால், —உன் முதியோரும் நியாயாதிபதிகளும்

புறப்பட்டுப்போய், கொல்லப்பட்டவனைச்சுற்றியிருக்கிற பட்டணங்கள்மட்டும் அளப்பார்களாக.—அவனுக்கிசமீபமான பட்டணத்து முதியோர் வேலையிற்பண்படாததும், துக்கத்திப்பூட்டப்படாததாகிய ஒரு கடாரியைப்பிடித்து, —

உழுது விதையாத கரம்பான தாழ்ந்தபூமியிலே கொண்டுபோய், அந்தத்தாழ்ந்தபூமியிலே அதின் தலையை வெட்டக்கடவர்கள்.—உங்கள் தேவனாகிய யெகோவா தமக்கு ஆராதனைசெய்யவும், யெகோவாவின் நாமத்தைக்கொண்டு ஆசிரிவதிகவும், லேவியின் புத்திரரையே ஆசாரியர்களாகத் தெரிந்தெடுத்துக்கொண்டபடியினால் அவர்கள் அத்தருணத்திற் சமீபத்திருக்கவேண்டும்; ஒவ்வொருவிவாதமும், ஒவ்வொரு அடியும் அவர்களுடையவாக்கினாலேயே தீர்க்கப்படவேண்டும்;—கொலை செய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து முதியோரெல்லாரும், தாழ்ந்தபூமியிலே தலைவெட்டப்பட்ட கடாரியின்மேலே தங்கள் கைகளைக்கழுவி, —யெகோவாவே, எங்கள்கைகள் அந்த இரத்தத்தைச்சிந்தவில்லை, அதை எங்கள் கண்கள்கண்டதாயில்லை.—உம்முடைய சனங்களாகிய இஸரவேல

ரில் கடாட்சம்வைத்து, நீர் மீட்ட உம்முடைய சனங்களாகிய இஸரவேலர்மேல்கொலையுண்டவனுடைய இரத்தப்பழியைச்சுமத்தாதிருமென்று சொல்வார்களாக. —இப்பொழுது இரத்தப்பழி விமோசனமாகும்.—ஆப்படியே யெகோவாவுடைய பார்வைக்கு நேர்மையானதை நீ செய்தாயாகில், கொலையுண்டவனுடைய இரத்தப்பழி உன்னிடத்திலில்லாமல் அகன்றுபோம்.

நீ புறப்பட்டு யுத்தஞ்செய்தெதிர்க்குஞ் சத்துருக்களை உன் தேவனாகிய யெகோவா உன்கையிலொப்பித்திருப்பதினால், அவர்களைச் சிறைப்படுத்தும்பொழுது, —அச்சிறைகளில் ரூபவகதியான ஒருஸ்திரியைக்கண்டு, அவளைவிவாகம் பண்ணவிருப்பி, —அவளை உன்வீட்டுக்கு அழைத்துப்போவாயெயாலும், அவள் தன்னுடைய தலைமயிரைக்களைந்து, தன்நகங்களைவாங்கி, —தன்சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டில் இருந்து ஒருமாதம்நின்ற பிதாமாதாவை நினைத்துத்துக்கக்கொண்டாடக்கடவன்: அதன்பின்பு நீ அவளோடே கூடி அவளுக்கு நாயகனாக இரு, அவள் உனக்குமனைவியாவாள்.—அவள் மேலுணக்குப்பிரியமற்றுப்போனால், நீ அவளைத்

(ய) உசாமு. உய. யடி. உய. (யக) எண். கக. எ. யோசு. அ. உ. (யச) யோசு. உ. உ. அ. (யசு) எண். உக. உ. க. க. யு. யோசு. யக. யச. அதி. எ. ச. அதி. ய. உ. க. ய. க. (யஎ) யாத். உ. க. க. க. —(உக. அதி. இ.) க. நாளா. உ. க. ய. க. அதி. ய. எ. அ. க. (க) சங். உ. க. எ. மத். உ. எ. உ. ச. (அ) யோனா. க. ய. ச. (க) அதி. ய. க. ய. க. (யக) சங். ச. இ. ய. (யச) ஆதி. க. ச. உ. அதி. உ. உ. உ. க. நியாய. ய. க. உ. ச.

தாழ்ச்சிப்படுத்தினபடியினாலே, அவனைப்பணத்திற்கு விற்கவும்வேண்டாம், அவனைச்சிறையாளவும்வேண்டாம், அவன்தன்னினிஷ்டப்படியே எங்கேயாகினும்போக அவனைவிட்டுவிடவேண்டும்.

௨௫ இரண்டுமனைவிகளுடையவன் ஒருத்திமேல் விருப்பமாயும், மற்றவன்மேல் வெறுப்பாயுமிருக்க, இருவரும் பிள்ளைகளைப்பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளினுடைய ௨௬ புத்திரனானும், -பிதாவானவன் தனக்குண்டான ஆஸ்திகையத்தன்பிள்ளைகளுக்குப்பங்கிடும் நாளிலே, வெறுக்கப்பட்டவளிடத்திற்பிறந்தமுதற்பேறானவனுக்கு முதற்பேற்றுக்குள்ள சதந்தரத்தைக்கொடுக்கவேண்டுமெல்லாமல், விரும்பப்பட்டவளிடத்திற்பிறந்தவனுக்குக்கொடுக்கலாகாது. -வெறுக்கப்பட்டவளிடத்திற்பிறந்த புத்திரனுக்குத்தனக்குண்டான ஆஸ்திகனெல்லாவற்றிலும் இரண்டுபங்கைக்கொடுத்து, அவனைமுதற்பேறானவனைத்தானே அங்கிகரிக்க வேண்டும்: அவன்பிதாவினுடையமுதற்சத்து, சேஷ்டபுத்திரவதிகாமவனுக்கேயுரித்தாயிருக்கின்றது.

௨௮ பிதாவின்கொல்லியும்மாதாவின்கொல்லியும்கேளாமலும், அவர்களாலே தண்டிக்கப்பட்டும் அவர்களோடே திரித்துக் கீழ்ப்படியாமலும், ஒரு துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கிருந்தால், -அவனுடையபிதாமாதாக்கள் அவனைப்பிடித்து, அவனிருக்கும்பட்டணத்தின் முதியோரிடத்துக்கும், அவனிருக்கும்ஸ்தானத்துவாசலுக்கும் அவனைக் ௨௨ கொண்டுபோய், -எங்கள்மகனாகிய இவன் அடங்காதவனும், துஷ்டனும், எங்கள்சொல்லைக்கேளாதவனும், பேருணனும், மதுபானியுமாயிருக்கிறானென்று, அவனதுபட்டணத்தின் முதியோரிடத்திற்குச்சொல்லவேண்டும். -அப்பொழுது அவன் சாகும்படி அந்தப்பட்டணத்தாரனைவரும் அவன்மேற்கல்லெறியக்கடவர்கள்: இப்படி நீ உன்னிடத்தினின்றும் தீங்கை அகற்றிப்போடவேண்டும்; இவரவேலார் எல்லாரும் அதைக்கேட்டுப்பயப்படுவார்கள்.

௨௨ கொலைக்குப் பாத்திரனை குற்றவாளியைக்கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிக்கொலை செய்தால், -இரவில் அந்தப்பிரேதம் மரத்திலே தொங்கலாகாது; எப்படியும் அதை அந்நாளில் அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கப்பட்டவன் யெகோவாவாலே சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய யெகோவா உனக்குச்சதந்தரமாக அளிக்குந் தேசத்தை அசுசிப்படுத்தாதிரு.

உஉ. அதிகாரம்.

௧. சகோதரருக்கு அபகாரஞ்செய்யலாகாதென்று விலக்கல்: ச. விபரீதஉடைதரிக்கலாகாதெனவிலக்கல்: ௫. தாய்ப்பட்டிசகனைக்குஞ்சுகளோடே பிடியாமல் விலக்கல்: அ. உப்பரிசைசெய்யக்

கட்டினாயிடல்: கூ. விபரீதங்களை நீக்கக்கட்டினாயிடல்: ௨௨. வஸ்திரங்களுக்குக்குஞ்சுங்களைவைக்கும்விதி: ௨௩. ஸ்திரிகளையமாமண்பண்ணுவதைக்குறித்த தண்டனை: ௨௨. விபசாரத்துக்குத் தண்டனை: ௨௫. வலிந்துஸ்திரியைமானவீனம் பண்ணுவதற்குத்தண்டனை.

உன்சகோதரனுடைய ஆடாவது மாடாவது கலைந்துபோகிறதைக் கண்டாயானால் பராமுகம் பண்ணாமல், அதைமறித்து, உன்சகோதரனிடத்தில் ஒப்பிக்க வேண்டும். -உன்சகோதரன் உனக்குச்சமீபமும் அறிமுகமுமாயிராதிருந்தால், நீ அதை உன்வீட்டிலேகாப்பாற்றிக்கொண்டு, அதை உன்சகோதரன்தேடிவருமளவும், உன்வசம் நிற்கச்செய்து அவனுக்குத்திரும்பக் கொடுக்கக்கடவாய். -அப்படியே அவனுடையகழுதையை கூடியும், அவனுடையவஸ்திரத்தையுஞ் செய்யக்கடவாய்: உன் சகோதரனிடத்திற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியேசெய்யக்கடவாய்: நீ அதிலேசிறிதவையாமல் விடலாகாது.

உன்சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலேவிழுந்து கிடக்கக்கண்டாயானால், அதைவிட்டுப் பராமுகமாய்ப்போகாமல், அவனோடேகூட அவசியமாய்த் தூக்கிவிடுவாயாக.

புருஷனுடைய உடைகளை ஸ்திரிகளுக்குக் கலாகாது, ஸ்திரிகளினுடையபுருஷர்களுந்தரிக்கலாகாது: அப்படிச்செய்கிறவர்கள் யாவரும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்புள்ளவர்கள். -வழியருகே ஒருமரத்திலாவது, தரையிலாவது, குஞ்சுகளாயினும், முட்டைகளாயினுமுள்ள ஒருகுருவிக்கூடு உனக்குக்காணப்படும்பொழுது, தாயானது குஞ்சுகளையாயினும், முட்டைகளையாயினும் அணைத்துக்கொண்டிருந்தால், குஞ்சுகளோடே தாயையும் நீபிடிக்கலாகாது. -தாயைவிட்டுவிட்டுக் குஞ்சுகளைமாத்திரம் பிடித்துக்கொள்; அப்பொழுது உனக்குநன்மையுண்டாகும், உன்நாங்கள் நீபிடித்திருக்கும்.

நீபுதுவீட்டைக்கட்டும்பொழுது ஒருவன் உன் உப்பரிசையிலிருந்துவிழுந்துசாகிறதினாலே நீயிரத்தப்பழியை உன்வீட்டின்மேற் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்கு ஒருகைப்பிடிச்சுவரையுண்டிடுபண்ணவேண்டும்.

நீ விதைத்தவளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும், அசுசிப்படுத்தாதபடி உன்னுடைய திராட்சத்தோட்டத்தில் பலவிதமானவிதையை விதையாதிருப்பாயாக. -மாட்டையுங் கழுதையையும்பூட்டி உழாதிருப்பாயாக. -ஆட்டமெயிரும் பஞ்சினா லுங்கலந்தவஸ்திரத்தைத் திரியாதிருப்பாயாக.

நீ தரித்துக்கொள்ளுகிற மேல்சட்டையினு ௨௨

(௨௫) ஆதி. ௨௧. ௧௩. (௨௬) ச. நாளா. ௫. ௨. உ. நாளா. ௨௧. ௨௨. (௨௭) ச. நாளா. ௫. ௧. ஆதி. ௨௫. ௧௩. ௧௩. (௨௮) ஆதி. ௨௫. ௧௩. (௨௯) ஆதி. ௨௫. ௧௩. அப். ௨௩. ௨௧. (௩௦) யோச. ௮. ௨௧. யோவா. ௨௧. ௧௩. கலா. ௩. ௨௪. எண். ௨௫. ௪. ௨. சாமு. ௨. ௧. ச. லேவி. ௨௮. ௨௫. எண். ௩. ௫. ௧௪. - (௨௨) ஆதி. (௧.) யாத். ௨௩. ௪. (௪) யாத். ௨௩. ௫. (௬) லேவி. ௨௨. ௨௮. (௭) லேவி. ௨௧. ௨௧. (௮) ௨. கொரி. ௧. ௨. ௪. ௨௫. ௨௬. (௨௯) லேவி. ௨௧. ௨௧. (௩௦) எண். ௨௫. ௧. ௮. மத். ௨௩. ௫.

டைய நாலுவிளிம்புகளிலுந் தொங்கல்களிருக் கச்செய்துகொள்வாயாக.

யக ஒருவன் ஒரு ஸ்திரியையவிவாகம்பண்ணி, அவ ளுடனே சகவாசம்பண்ணியபின்பு அவள்மேற் றுச் பிரியவீனமாய், —நான் இந்த ஸ்திரியையவிவாகம் பண்ணி அவளிடத்திற் சேர்ந்தபொழுது கன்னி மைகாணவில்லையென்று சொல்லி, இப்படி அவ ள்மேல் நிந்தையானகாரியங்களைச் சமத்தி, அவ றுக்கு அவதூறுண்டாக்கினால், —அந்த ஸ்திரியி னுடைய பிதாவும், மாதாவும், அவளுடைய கன் னிமைக்குரியவைகளைக்கொண்டெவந்து, பட்ட ணைத்து வாசல்களிலுள்ளமுதியோரிடத்தில் முற் றுச் படுத்தக்கடவர்கள். —அங்கே அந்த ஸ்திரியின் பிதாவானவன் என்மகளை இந்தமனிதனுக்கும னைவியாகக்கொடுத்தபின்பு, இவனவனைவெறுத் தெனது, —நான் உன்மகளிடத்திற் கன்னிமையைக் காணவில்லையென்று, நிந்தையானகாரியங்களை அவள்மேல் சமத்துகிறான், என்மகளுடைய கன் னிமை அடையாளம் இங்கேயிருக்கிறதென்று முதியோரிடத்திற் சொல்லி, அந்தப் பட்டணத் தின்முதியோர்முன்பாக அந்தவஸ்திரத்தைவிரிக் கியடிக்கடவன். —அப்பொழுது அந்தமனிதன் இஸ ரவேலரில் ஒருகன்னியை அவதூறுபண்ணின படியினாலே அந்தப்பட்டணத்தின் முதியோர் அவனைப்பிடித்துத் தண்டித்து அபராதமாக, — யக அவன்சையில் தூறுவெள்ளிக்காசவாங்கி, அந்த ஸ்திரியினுடைய பிதாவுக்குக்கொடுக்கக் கடவர் கள்: பின்பு அவள் அவனுக்கே மனைவியாயிருக் கவேண்டும்; அவன் தன் சேவனுள்ளனவும் அவ ளைத் தள்ளிவிடக்கூடாது. —அந்தஸ்திரியிடத்தி லே கன்னிமை காணப்படவில்லையென்றும்சத் தைமெய்யானால், —அவள்தன்பிதாவினுடையவீட் டிலே விபசாரமார்க்கமாய் இஸரவேலருக்குள் னே கொட்டகாரியத்தை நடப்பித்தபடியினாலே, அந்தஸ்திரியைப் பிதாவினுடைய வீட்டின்வாச லுக்கு முன்பாகக்கொண்டெவந்து, அவளுடைய பட்டணத்தின்கனிதர் அவள்மேற் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்: இப்படியே உங்களிடத்தி னின்று தீங்கை அகற்றவேண்டும்.

உஉ ஒருவன் பரதாரத்துடன்சயனிக்கக்கண்டால், அவளுடனே சயனித்த மனிதனும், அந்தஸ்திரி யும், இருவரும் அதம்பண்ணப்படவேண்டும்: இப்படியே தீங்கை இஸரவேலரினின்று அகற் றிவிடவேண்டும்.

உக ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட ஒரு கன்னி யை மற்றொருவன் பட்டணத்துக்குள்ளே கண் டெ, அவளுடன் சயனித்தால், —அந்த ஸ்திரி ஊ ரிலிருந்தும் ஒலமிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய ஸ்திரியைத் தாழ்ச்சிப்படுத்தினப டியினாலும், இருவரையும்நடப்பட்டணத்து வா சலுக்குக் கொண்டுபோய், அவர்கள்மேற் கல் லெறிந்து கொல்லக்கடவீர்கள்: இவ்வீதமாய்

உங்களினின்றுத் தீங்கை அகற்றிவிடவேண்டும். ஒருவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட உரு கன்னியை, ஊருக்குப்புறம்பே ஒருவன் கண் டெ அவனைப்பவந்தமாய்ப்பிடித்து அவளுடனே சயனித்தானேயாகில், அவனோடே சயனித்த அந்த மனிதன்மாத்திரம் அதம் பண்ணப்படக்க டவன். —கன்னியை ஒன்றுஞ் செய்யலாகாது; உச சாவுக்கேதுவானகுற்றம் கன்னியின்மேல்லை, இக்காரியம் ஒருவன் பிறன்மேலெதிர்த்து, அவ னுடைய சேவனை வாங்கினதுபோலாயிற்று. —ஒவ் வளியிலே அவனவனைக் கண்டுபிடித்தான், வாக் குத்தத்தஸ்திரி அப்பொழுது ஒலமிட்டாலும் அவ னைக்காப்பதற்கு ஒருவருமில்லையே. —வாக்குத் தத்தம்பண்ணப்படாத ஸ்திரியை ஒருவன்கண் டெ, கையைப்பிடித்து, அவளுடனே சயனிக்கை யில் அவர்கள்கண்டுபிடிக்கப்பட்டால், —அவளுடனே சயனித்தமனிதன் அந்தஸ்திரியுடைய பி தாவுக்கு ஐம்பதுவெள்ளிக்காசைக் கொடுக்கக் கடவன்; அவனவனைத் தாழ்ச்சிப்படுத்தினபடி யால் அவனவனுக்கே மனைவியாயிருக்கவேண் டும். —ஒருவன் தன் பிதாவினுடைய மனைவியைச் சேரலாகாது, அவன்பிதாவின்மானத்தைவெளிப் படுத்தலாகாது.

உக. அதிகாரம்.

க. இன்னுரினன்னாச்சபையிலே சேரலாகாதெனல்: எ. இன்னுரினன்னாச்சேரலாமெனல்: க. அசுசியி னீங்கும்படி எச்சரிக்கையாயிருக்கவேண்டுமெ னல்: யடு. தப்பியோடின பணிவிடைக்காரனை ஒப்பிக்கவேண்டாமென்று விலக்கல்: யஎ. விப சாரம் முதலானவைகளை விலக்கல்: யக. அநியா யவட்டி வாங்கலாகாதெனல்: உக. சங்கற்பத் தை நிறைவேற்றக்கட்டினையிடல்: உச. அயலா னின்பொருளைப் புசிக்கும்விதி.

பீசத்தில் ஊணப்பட்டவரையினும், கோசம்சே திக்கப்பட்டவரையினும், யெ கோவாவின் ச பையிற் பிரவேசிக்கலாகாது. —சோரபுத்திரனும் யெ கோவாவின் சபையிற் பிரவேசிக்கலாகா து; அவனுடைய பத்துத்தலைமுறைவரைக்கும் ஒருவரும் யெ கோவாவுடைய சபையிற் பிர வேசிக்கலாகாது. —நீங்கள் எகிப்தைவிட்டுப்புறப் பட்டு வருகிறவழியில் அம்மோனியனும், மோ வாயினும், உங்களுக்கு அப்பமுஞ்சலமுங்கொ டாதபடியினாலும், உங்களைச் சபிக்கும்படியாய் அரம் நாகாரீயின் ஊராகிய பெதோரிவருந்த பேயோரினின் புத்திரனாகிய பிவியாமுக்குப் ப ணங்கொடுத்து அவனை அழைத்தபடியினாலும், — பத்துத்தலைமுறைவரைக்கும் அவர்கள் யெ கோ வாவினுடைய சபையிற் பிரவேசிக்கலாகாது; அவர்கள் ஒருக்காலும் யெ கோவாவுடைய சபையிற் பிரவேசிக்கவேண்டாம். —உந்தேவ ராகிய யெ கோவா அந்தப்பிவியாமுக்குச்செவி கொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவராகிய

(யக) ஆதி. உக. உக. நியா. யடு. க. (உக) ஆதி. க. ச. எ. நியா. உய. ச. ய. உசா மு. யக. யெய். க. ஆதி. யக. யடு. (உஉ) லேவி. உய. யெ. யோவா. அ. யடு. (உக) மத். க. யெய். யக. (உச) ஆதி. உக. யெ. வ. ச. உக. உஉ. (உடு) உசா மு. யக. யெ. (உஅ) யாத். உஉ. யக. யெ. (கய) லேவி. யெ. அ. க. கொரி. யடு. க. — (உக. ஆதி. க.) நிதி. யக. க. உ. ஆதி. உ. உ. எ. எண். உஉ. யடு. க.

யெகோவா உன்மேல் அன்புகூர்ந்தபடியினாலே, உன் தேவனாகிய யெகோவா அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாய் முடியச் செய்தார்.—நீ உன் ஆயுநாட்களுள்ளனவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும், கன்மையை யுந்தேடாதிரு.

எ வதோமியன் உனக்குச் சகோதரனாகையால்; அவனை வெறுக்கலாகாது: நீ எகிப்தியனுடைய தேசத்திலே பரதேசியாயிருந்தபடியால், அவனையும் வெறுக்கலாகாது.—மூன்றாந்தலைமுறையில் அவர்களுக்குப்பிறந்தபிள்ளைகள் யெகோவா வினுடைய சபையிற் பிரவேசிக்கலாம்.

க நீ படை எடுத்து உன் சத்துருக்களுக்கு வி ரோதமாய்ப்புறப்பெடும்பொழுது, தீதான காரியங்களை எல்லாவற்றிற்கும் விலகுவாயாக.—இரக்காலத்தில் அசுத்தமடைந்தவன் உங்களிலிருந்தால், அவன்பானயத்திற்குப்புறம்பேபோய், பானயத்திற்குள்வராமல், சாயங்காலத்தில் சலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு சூரியன் அஸ்தமிக்கும் பொழுது பானயத்துக்குள்ளே வரக்கடவன்.—

உஉ நீ வெளியேபோயிருக்கத்தக்க இடம் பானயத்திற்குப்புறம்பேயிருக்கவேண்டும்.—உன் ஆயுதங்களோடேகூட ஒருசிறுகோலும் உன்னிடத்திலிருக்கக்கடவது; நீ மலசல விசர்க்கஞ்செய்யும்பொழுது அதற்காகமண்ணைத்தோண்டி மலசலவிசர்க்கஞ்செய்து உன்னிலிருந்துவிசர்ச்சனை

உச மாணதைமூடிப்போடக்கடவாய்.—உன் தேவனாகிய யெகோவா உன்னை இரட்சித்து உன் சத்துருக்களை உனக்கு ஒப்பிக்கும்படி உன் பானயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால் அவர் உன்னிடத்தில் அசுசியானதைக்கண்டு உன்னை விட்டுப்போகாதபடி. உன் பானயஞ் சத்தமாயிருக்கவேண்டும்.

உடு தன் எசமானனை விட்டுத்தப்பித்துக்கொள்ளும்படி, உன்னிடத்திற்குவருகிற பணிவிடைக்காரனை அவனுடைய எசமானன்கையில் ஒப்பியாகுக திரு.—அவன் உன் வாசல்கள் எதிலேயும் தனக்கிடங்குமனப்படி தெரிந்துகொண்ட இடத்தில் உன் னோடிருக்கக்கடவன்: அவனை நெருக்கவேண்டாம்.

உஎ இலரவேலரின் புத்திரிகளில் ஒருத்தியும் வேசையாயிருக்கப்படாது: இலரவேலரின் புத்திரர்களிலொருவனுமும் ஆண் புணர்ச்சிக்காரனாயிருக்கப்படாது.—வேசையின் ஊதியம் நாயின் கிரயமாகிய இவ்விரண்டும், உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; ஆகையால் யாதொருசங்கற்பத்துக்கும், அவைகளை உன் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலேகொண்டுவரவேண்டாம்.

உக கடனாகக்கொடுக்கிற பணத்துக்கும், ஆகாரத்

துக்கும், வேறெந்தப்பொருளுக்கும் அந்நியனிடத்தில் வட்டிவாங்குவதன்றி, உன் சகோதரனிடத்தில் வட்டிவாங்காதிரு.—நீ சுதந்தரிக்கப் பெறாதபோகிறதேசத்தில், உன் தேவனாகிய யெகோவா உன் கைவேலைகளெல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிக்கும்படி, உன் சகோதரனிடத்தில் வட்டிவாங்காதிரு.

நீ உன் தேவனாகிய யெகோவாவுக்குச் சங்கற்பம்பண்ணியிருந்தால், அதைச்செலுத்துகிறதற்குத் தாமதஞ்செய்யாதிரு: உன் தேவனாகிய யெகோவா அதை நிச்சயமாய் உன் கையிற்கேட்பார்; அப்பொழுது உன்மேல் பாவம்வரும்.—நீ சங்கற்பஞ்செய்துகொள்ளாதிருந்தால் உன்மேல் பாவமில்லை.—உன் நாவிலுள்ளொன் உகணதை நீ நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய யெகோவாவுக்கு உன் வாயிலுள்ளொன் விச் சங்கற்பம்பண்ணின இஷ்டபலியைச் செலுத்தவேண்டும்.

பிறனுடைய திராட்சத்தோட்டத்திற் பிரவேசிக்கத்தால், உன் இச்சையின்படியே திருத்தியாகத் திராட்சப்பழங்களைப்புகிக்கலாம்; உன் பாத்திரத்திலேமாத்திரம் போடலாகாது.—பிறனுடைய உடுவினைச்சலுக்குட்பிரவேசிக்கத்தால், உன் கையினற்கிறீர்களைக்கிள்ளலாம்; அந்தவினைச்சலில் அரிவாளைமாத்திரம் இடலாகாது.

உச. அதிகாரம்.

க. ஸ்திரீக்குத்தொடரா முறிகொடுக்கும்விதி: டி. விவாகம்செய்தவன் சிலகாலம்வரைக்கும் யுத்தத்திற்குப்போகப்படாதெனல்: சு. ஈடுவைக்கும் முறைமை: எ. நரசோரருக்குரியதண்டனை: அ. குஷ்டரோகத்திற்குத்தப்பச் சாவதானமாயிருக்கவேண்டுமெனல்: டிச. கடலியைக்கொடுத்து விடவேண்டுமென்னுங் கட்டளை: டிசு. அநியாயஞ் செய்யப்படாதெனல்: டிசு. அரியரியும்விதி.

ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம் பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்திலே தோஷமான காரியத்தைக்கண்டு அவள்மேற் பிரியமற்றவனுலால், அவன் தொடரா முறி எழுதி அவள்கையிற்கொடுத்து, அவளைத்தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.—அவன் அவனுடைய வீட்டை விட்டுப் புறப்பட்டுப்போய், வேறொருவனுக்கு மனைவியானபொழுது, அந்த இரண்டாம் புருஷனுமவளைப்பகைத்துத் தொடரா முறி எழுதி அவள்கையிற்கொடுத்து அவளைத்தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம் பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்து போனாலும், அவள் அசுத்தமடைந்தபடியினாலே, அவளைத்தன் ளிவிட்ட புருஷன் திரும்பவும் அவளை விவாகம்பண்ணலாகாது; அது யெ

(க) எஸ்.ரூ.க.டிக. (எ) ஆதி.உடு.உச.உடு.உச. ஒபதி.ய.உஉ. யாத்.உஉ.உச. லேவி.டிக.கச. (ஐ) லேவி.யடு.டிக. (ஐக) லேவி.யடு.டு. (யச) லேவி.உச.யஉ. (யடு) க.சாமு.கய.யடு. (யசு) யாத்.உஉ.உச. (யஎ) லேவி.டிக.உச. ஆதி.டிக.டு. உ.இரா.உச.எ. (யக) லேவி.உடு.கச.கஎ. திகி.டு.உ.எ. சங்.யடு.டு. ஓரக்.சு.கச.கடு. (உய) அதி.யடு. லி. (உச) எண்.கலி.உ. பிர.டு.ச.டு. (உக) எண்.கலி.உ. சங்.கச.யக.யச. (உடு) மத்.யஉ.உச.—(உச. அதி. க.) மத். டிக.க. மாற்.யச. (ச) எரே.கக.

கோவாவுக்கு முன்பாக அருவருப்பானது: உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சந்தரமாக அளிக்குந் தேசத்துக்குப் பாவம் வரப் பண்ணுகிரு.

டு ஒருஸ்திரியை விவாகம்பண்ணினவன், ஒருவருஷப்பரியந்தம் தன் வீட்டிலே தன்னிஷ்டமாயிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரியைச் சந்தோஷப்படுத்துவானாக; அவன் யுத்தஞ்செய்யப் புறப்படவும் வேண்டாம்; அவன்மேல் ஒரு தொழிலைச் சமத்தவும் வேண்டாம்.

சு அடித்திரிகைக் கல்லையாவது, மேற்றிரிகைக் கல்லையாவது, ஒருவனும் அடைவுவைக்கப்படாது: அது பிராணனை ஈடாகவாங்குவதுபோலாகும்.

எ தன் சகோதரராகிய இஸரவேல் சந்தியாரில் யாதொருவனைத்திருடி அவனை அடிமையாக்கி விற்றுப்போட்டவன் அகப்பட்டால், அந்தத்திருடனைக் கொல்லவேண்டும்; இப்படி உங்களினின்றும் நீமையை அகற்றிவிடவேண்டும்.

அ குஷ்டரோகத்தைக் குறித்து லேவிய ஆசாரியர் உங்களுக்குப் போதிக்கும் யாவையுஞ் சாவதானமாய்க் காத்துக்கொள்ளும்படி, மிகவும் எச்சரிக்கையாயிருப்பீர்களாக; நானவர்களுக்குக்கட்டளை யிட்டபடியே செய்வ எத்தனமாயிருப்பீர்களாக.—நீங்கள் எங்கிதைவிட்டுப் புறப்பட்டுவந்த வழியில், உங்கள் தேவனாகிய யெகோவா மரியமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.—பிறனுக்கு நீ ஏதாகிலுங்கடனாகக்கொடுத்தால், அவன்கொடுக்கும் அடைவுவாங்கும்படி அவனுடைய வீட்டிற் பிரவேசியாமல் வெளியே

யெகோவா யிருப்பீர்களாக;—கடன்வாங்கினவன் அந்த அடைவை வெளியே நிற்கிற உன்னிடத்துக்குக்கொண்டெவரக்கடவன்.—அவன் தரித்திரனானால் நீ அவன் அடைவை வைத்துக்கொண்டு நித்திரை கொள்ளாமல்,—அவன் தன் வஸ்திரத்தை விரித்துப்படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, சூரியன் அஸ்தமிக்கும் பொழுது அந்த அடைவைத்திரும்ப அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அது உன் தேவனாகிய யெகோவாவுடைய பார்வைக்கு உனக்கு நீதியாயிருக்கும்.

யெச உன் சகோதரர்களிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள பரதேசிகளிலும், தரித்திரமும் முட்டுமுள்ள கூலிக்காரனை நெருக்காதிருப்பாயாக.—

யெடு அவன் வேலைசெய்தநாளில்தானே சூரியன் அஸ்தமிக்குமுன்னே அவன் உன்னைக் குறித்து யெகோவாவை நோக்கி ஒலியிட, அதினுணர்ச்சுப் பாவமுண்டாகாமலிருக்கும்படி, அவனுடைய கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்: அவன் ஏழையுமாய் அதின்மேற் சிந்தைவைத்தவனுமாயிருக்கிறான்.

பிள்ளைகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்க யெகோவாவினியிமித்தம் பிள்ளைகளுங் கொலைசெய்யப்படவேண்டாம்: அவனைவன் செய்த பாவத்தினிமித்தம் அவனைவென்கொலைசெய்யப்படவேண்டும்.—

நீ பரதேசியின் நியாயத்தையும் அநாத பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் வஸ்திரத்தை ஈடாகவாங்காமலும் இருப்பாயாக: நீ எகிப்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டெவந்ததையும், நினைக்கவேண்டும்.—ஆதலால் இப்படிச் செய்யும்படி யெசுநான் உனக்குக்கட்டளையிடுகிறேன்.

நீ உன் பயிரையறுக்கையில் மறதியிலே வயலிலொருக்கட்டைவைத்துவிட்டுவந்தாயானால், அதை எடுத்துவரும்படி திரும்பிப்போகவேண்டாம்: உன் தேவனாகிய யெகோவா உனக்கைத்தொழில் களெல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிக்கும்படி அதுபரதேசிக்கும், அநாதபிள்ளைக்கும், விதவைக்குமிருக்கட்டும்.—நீ உன் சீதவிருட்டை சத்தை உதிர்த்துவிட்டபின்பு, கொம்பிலே மீந்திருப்பதைப்பறிக்கும்படி திரும்பிப்போகவேண்டாம்: அதுபரதேசிக்கும், அநாதபிள்ளைக்கும், விதவைக்குமிருக்கட்டும்.—நீ உன் திராட்சப்பழம் உககளை அறுத்தபின்பு, சேஷத்தை அறுக்கும்படி திரும்பிப்போகவேண்டாம்: அது பரதேசிக்கும், அநாத பிள்ளைக்கும், விதவைக்குமிருக்கட்டும்.—நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைக்கவேண்டும்: ஆதலால் இப்படிச் செய்யும்படி உனக்குக்கட்டளையிடுகிறேன்.

உடு. அதிகாரம்.

க. நாற்பதடிக்கதிகமாகத் தண்டனை செய்யாமல் விலக்கல்: ச. தானியம் மிதிக்கும் மாட்டின் வாயைக்கட்டலாகாதென விலக்கல்: டு. சகோதரவமிசவிருத்திசெய்யக்கட்டளையிடல்: யெகோ. இலச்சையெஸ்திரியைத் தண்டிக்கக்கட்டளையிடல்: யெகோ. எடுத்தல் முகத்தல் அளவைகளில் அநியாயஞ் செய்யலாகாதென விலக்கல்: யெசு. அமலேக்கியரை ஒழிவிக்கக்கட்டளையிடல்.

மனிதர்கள் ஒருவரோடொருவர் வழக்காடி நியாயஸ்தலத்தில் சேரும்பொழுது, நியாயாதிபதிகள் நீதிமான நீதிமானென்றும், குற்றவாளியைக் குற்றவாளியென்றும் தீர்க்கக்கடவர்கள்.—குற்றவாளி அடிபடப்பாத்திரனாகில் நியாயாதிபதி அவனைக்குப்புறக்கிடக்கச்செய்து, அவனுடைய குற்றத்துக்குத்தக்கதாய்த் தனக்குமுன்பாக அவனை அடிப்பிக்கக்கடவன்.—அவன் நாற்பது அடிவரைக்கும் அடிப்பிக்கலாம்: அதிலுமதிகமாயடிப்பித்தால், உன் சகோதரனாகிய அவன் உன் கண்ணுக்கு நீசனாகத்தோற்றுவானே, ஆதலால் அதற்கு அதிகம் அடிப்பிக்கவேண்டாம்.

(டு) அதி.உயி.எ. நீதி.டு.யெசு. (எ) யாத்.உக.யெசு. அதி.யெகோ.யெசு. (அ) லேவி.யெகோ.உ. (க) லூக்.யெசு.உ. க.கொரி.யெசு. எண்.யெசு.யெசு. (யெகோ) யாத்.உஉ.உக. யோபு.உக.யெசு.யெசு. உ.கொரி.கூ.யெசு. உ.தீமோ.க.யெசு. தானி.ச.உஎ. (யெசு) மல்.கூ.டு. (யெசு) லேவி.யெகோ.யெசு. சங்.உடு.க. யாக்.டு.ச. (யெசு) உ.இரா.யெசு.சு. எரே.கூ.உக.கூ.யெசு. (யெசு) யாத்.உஉ.உக. உஉ. நீதி.உஉ.உஉ. ஏசாக்.உகூ. எசேசு.உஉ.உக.மல்.கூ.டு. யாத்.உஉ.உக. (யெசு) லேவி.யெகோ.யெசு. சங்.சக.க. நீதி.யெசு. யெசு.—(உடு.அதி.க.) எசேசு.சச.உச.நீதி.யெசு.யெசு. (உ) லூக்.யெசு.யெசு. மத்.யெசு. (கூ) உ.கொரி.யெசு.உச.யோபு.யெசு.கூ.

சு பீணையடிக்கிறபொழுது, மாட்டின்வாயைக் கட்டவேண்டாம்.

ஊ சகோதரரானவர்கள் ஒன்றாய்க் குடியிருக்கையில், அவர்களில் ஒருவன் பின்னாயில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்தியில் ஒரு அந்நியனுக்கு மனைவியாகப்படாது: அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத்தனக்குமனைவியாகக்கொண்டு, அவளுடனே சேர்ந்து, புருஷனின் சகோதரன் செய்யுங்கடமையைச் செய்யக்கடவன்.—மரித்தசகோதரனுடைய நாமம் இவரவேலரிடில் அற்றுப்போகாதபடி, அவனுடைய நாமத்தை அவன்பெறும் முதற்பின்னேக்குத் தரிக்கவேண்டும்.—அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி நியாய வாசலிலிருக்கிற முதியோரிடத்துக்குப் போய், எண்புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடையபேரை இவரவேலரிடிலே நிலைப்படுத்தமாட்டேனென்றுறுறுக்கிறான்; அவன் எண்புருஷனின் சகோதரனாகிய தன்கடமையைச் செய்யவில்லையென்று சொல்லாளாக.—அப்பொழுது அந்தப்பிட்டணத்து முதியோர் அவனை அழைப்பித்து அவனைவிசாரிக்க, அவன் அவனைவிவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை யென்று உறுதியாய்ச்சொன்னால்,—அவன் சகோதரனுடைய மனைவி முதியோருக்கு முன்பாக அவனைச் சமீபித்து, அவன்காலிலிருக்கிற செருப்பைக் கழற்றிக்கொண்டு, அவனுடைய முகத்திலே துப்பி, தன் சகோதரனுடைய குடும்பத்தை விருத்திசெய்ய மனமில்லாதவனுக்கு இப்படியே செய்யவேண்டுமென்று சொல்லக்கடவன்.—இவரவேலருக்குள் அப்படிப்பட்டவனுடைய குடும்பம், செருப்புக்கழற்றப்பட்டவனுடைய குடும்பமென்னப்படும்.

க புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணுகையில், ஒருவனுடைய மனைவி தன்புருஷனை அடிக்கிறவனுடைய கைக்குத் தப்புவிக்கும்படி வந்து தன்கையை நீட்டி, இவனுடைய மானத்தைப் பிடித்ததுண்டானால்,—அவளுடைய கையைத்தறிக்கக்கடவாய்: உன்கண் அவன்மேலிரங்கவேண்டாம்.

கஉ உன் பையில் ஏற்றமுங்குறைவுமான நிறைவசு கற்களை வைத்திருக்கவேண்டாம்.—உன் வீட்டில் ஏற்றமுங்குறைவுமான ஏபாக்களைவைத்திருக்கக்கூடாது.—இப்படிப்பட்டவர்களும், அநியாயத்தைச் செய்பவர்களும், உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக அருவருப்பானவர்கள்.—உன் தேவனாகிய யெகோவா உனக்கு அளிக்குந்தேசத்தில் உன் நாண்கள் நீடித்

திருக்கும்படிக்கு, குறையற்ற செவ்வையான நிறைகல்லும், குறையற்ற செவ்வையான ஏபாவும் உன்னிடத்திலிருக்கவேண்டும்.

கீ என்கித்திலிருந்து புறப்பட்டுவருகிற வழி யெயில் அமலேக் தேவனுக்குப்பயப்படாமல், உனக்கெதிராகவந்து,—நீ தளர்ந்து இளைத்திருக்கையில், யெயின் வருகிற உன் பானயத்திலுள்ள பெலவீன ரெல்லாரையும் வெட்டினதை நினைத்திரு.—உன் மகதேவனாகிய யெகோவா உனக்குச்சுதந்தரமாயளிக் குந்தேசத்தைச் சூழவிருக்கிற உன் சத்தருக்களெல்லாரையும் உன் தேவனாகிய யெகோவா விலக்கி, நீ ஆறும்படி செய்தபொழுது, நீ அமலேக்கின் நாமம் வானத்தின் கீழெங்குமொழிய நீக்கிப்போடக்கடவாய்; இதைமறவாதிரு.

உசு. அதிகாரம்.

க. முதற்பலனை நிவேதிக்கிறவன் அறிக்கையிடல்: யெமூன்றும் வருஷத்துப்பலத்திலொருபங்கை நிவேதிக்கிறவனுடைய பிரார்த்தனை: யசு.

தேவன் சனங்களுடன் செய்த உடன்படிக்கை.

உன் தேவனாகிய யெகோவா உனக்குச்சுதந்தரமாயளிக் குந்தேசத்தில், நீபோய்ச்சேர்ந்து அதைச் சுதந்தரித்துக்கொண்டு அதிலே வாசம்பண்ணும்பொழுது,—உன் தேவனாகிய யெகோவா உனக்களிக் குந்தேசத்திலே நீ பயிரிடும் நிலத்திற் பலன்களையாவற்றிலும் முந்தினபலனையெடுத்து ஒரு கூடையிலவைத்துக்கொண்டு, உன் தேவனாகிய யெகோவா தமதுதிருநாமம் வாசமாயிருக்கும்படி தெரிந்துகொண்டல் தலத்துக்குப்போய்,—அந்நாள்களிலிருக்கும் ஆசாரியனிடத்திற் சேர்ந்து, அவனைநோக்கி, யெகோவா எங்களுக்களிக் குடும்படி நம்முடையபிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்துசேர்ந்தென்று இன்றைக்கு உம்முடைய தேவனாகிய யெகோவாவின் சந்நிதியில் சொல்லுகிறேனென்பாயாக.—அப்பொழுது ஆசாரியன் அந்தக்கூடையை உன்னிடத்தில் வாங்கிக்கொண்டு, அதை உன் தேவனாகிய யெகோவாவுடைய வேதிகைக்கு முன்பாக வைக்கக்கடவன்.—மேலும் நீ உன் தேவனாகிய யெகோவாவின் சந்நிதியில் நின்று, எகிப்து தேசத்துக்குப்போய் அங்கே சிலருடன் வாசம்பண்ணி அலைந்த அராமியனாகிய என் பிதா அங்கே பெருமையும் பலமும் விருத்தியுமுடைய ஒரு சாதியானான்.—எகிப்தியர் எங்களை உபத்திரவப்படுத்தி, எங்களைச் சிறுமையாக்கி, எங்களுக்குக் கடினமான வேலையைச் சமத்தினப்பொழுது,—எங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவை நோக்கி ஒலமிட்டோம், யெகோவா எங்களுடைய வாக்குக்குச்செவிகொடுத்து, எங்கள்

(ச) நீதி. யெ. உ. க. கொரி. க. க. க. நீமோ. ஓ. யெ. ஒ. சி. யெ. யெ. க. (ஊ) மத். உ. உ. உ. ச. ஆதி. க. அ. அ. ருத். க. யெ. யெ. ருத். க. க. (சு) ருத். ச. யெ. (எ) ருத். ச. க. உ. (அ) ருத். ச. ச. (க) ருத். ச. எ. ருத். ச. யெ. (யெ) அதி. யெ. யெ. (யெ) வே. யெ. யெ. க. க. நீதி. யெ. க. க. மீகா. க. யெ. (யெ) நீதி. யெ. க. க. க. தெ. ச. ச. ச. (யசு) யாத். உ. யெ. யெ. (யெ) யாத். யெ. அ. ச. வ. க. க. க. நீதி. யெ. ச. ரோ. க. யெ. (யசு) க. சா. மு. யெ. க. யாத். யெ. யெ. —(உசு. அதி. உ.) யாத். உ. யெ. யெ. எண். யெ. யெ. க. நீதி. க. க. அதி. யெ. க. (ஊ) ஒ. சி. யெ. யெ. ஆதி. ச. க. க. உ. ஆதி. ச. ஓ. எ. யெ. ஆதி. ச. ச. க. க. ஆதி. ச. ச. உ. (சு) யாத். க. யெ. யெ. (எ) யாத். உ. உ. க.

துக்கத்தையும், கஷ்டத்தையும், உபத்திரவத் தையும் பார்த்து, -கைவல்லபத்தினாலும், நீட்டிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எங்களளை எகிப்திலிருந்து புறப்படச்செய்து, -எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலுந்தேனும் பெருகுகிற தேசமாகிய இந்தத்தேசத்தை எங்களுக்குளித்தாரென்று சொல்வதும், -யெகோவாவே, நீர் எனக்குக்கொடுத்த நிலத்தினுடைய பலன்களில் முதற்பலனை இதோ, கொண்டுவந்தேனென்று உன் தேவனாகிய யெகோவாவின் சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய யெகோவாவின் சந்நிதியில் நமஸ்காரம்பண்ணி, -நீயும், லேவியனும், உங்களுக்குள்ளே தங்குகிறபதேசியும், உன் தேவனாகிய யெகோவா உனக்கும் உன் குடும்பங்களுக்கும் அனுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினியித்தமும் சந்தோஷப்படுவீர்கள்.

10 உபத்திலொருபாகத்தைச் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன்வரவுகளையாவற்றிலும் பத்திலொருபாகத்தையெடுத்து, அதை லேவியனும், பரதேசியும், அநாதபிள்ளையும், விதவையும், உன் வாசல்களிற் புசித்துத்திருத்தியடையும்படி, அவர்களுக்குக் கொடுத்துத்தீர்ந்தபின்பு, -
11 நீ உன் தேவனாகிய யெகோவாவின் சந்நிதியையடைந்து, நீர் எங்களுக்குளித்த சகல கட்டளைகளின்படிக்கும் நான் பரிசுத்தமானபொருளை என்வீட்டிலிருந்தெடுத்துவந்து லேவியனுக்கும், பரதேசிக்கும், அநாத பிள்ளைக்கும், விதவைக்குக் கொடுத்தேன்: நான் உமது கட்டளைகளில் ஒன்றையும் மீறவில்லை, மறக்கவுமில்லை. -

12 நான் என் துக்ககாலத்தில் அதில் புசிக்கவுமில்லை, அசுகியானவைகளுக்காக அதில் ஒன்றை எடுக்கவுமில்லை, மரித்தவர்களுக்காக அதிலொன்றைக் கொடுக்கவுமில்லை: நான் என் தேவனாகிய யெகோவாவாயிருக்கிற உம்முடைய வாக்குக்கமைந்து, நீர் எனக்கிட்ட கட்டளைப்படிய சகல முறஞ் செய்தேன். - உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய வானத்தினின்றும் நோக்கிப்பார்த்து, உம்முடைய சனங்களாகிய இலரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே எங்களுக்குளித்த பாலுந்தேனும் பெருகுகிற தேசத்தையும், ஆசீர்வதித்தருளுமென்று சொல்வாயாக.

13 இந்த விதிகளின்படிக்கும், நியாயப்பிரமாணங்களின்படிக்கும், நீ செய்யும்பொருட்டு; இன்று உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிடுகிறார்: ஆகையால் உன்பூண இருதயத்தோடும், உன்பூண ஆத்தமத்தோடும், அவைகளைக்காத்து நடக்கக்கடவாய். - யெகோவாவே எனக்குத் தேவனாயிருக்கவேண்டுமென்றும்; நான் அவருடைய நெறியிலேநடந்து, அவ

ருடைய விதிகளையும், நியாயப்பிரமாணங்களையும், கட்டளைகளையும் காத்துக்கொண்டு, அவருடைய வாக்குக்கமைவேனென்றும்; நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்: - யெகோவா யெவும், நீ தம்முடைய கட்டளைகளைல்லாவற்றையுங்காத்துக்கொண்டால், தாம் ஏற்படுத்திய சருவதேசத்தாருக்குள்ளும் நீ புகழ்ச்சி, கீர்த்தி, மகிமையென்னும் இவைகளிலே சிரேஷ்டமாகும்படி செய்வேனென்று தாம் சொல்லிய பிரகாரம், - நீ யெகோவா உன் தேவனாகிய யெகோவா தமக்குப்பரிசுத்தசனமாயிருப்பாயென்று, தாம் அருளிய வாக்குத்தத்தத்தின்படி, நீ தமது சொந்தச்சனமென்று உனக்கு இன்றும் வாக்குக் கொடுத்தாரென்றான்.

உ.எ. அதிகாரம்.

க. கட்டளைகளைக்கற்பலகையிலெழுதக்கட்டளையிடல்: ௫. வேதிகையுண்டாக்கும்விதி: ௧௧. கிரிசீம், எபால் என்னும் மலைகளில் இலரவேல் சந்ததியார்பிரிக்கப்படல்: ௨௪. எபால்மலையிற் சொல்லிய சாபமொழி.

பின்பு இலரவேலரின் முதியோர்கூட இருக்கையில் மோசே சனங்களைநோக்கி, நான் இன்று உங்களுக்கு விதிக்கிற சமஸ்த கட்டளைகளையுங்காத்துக்கொள்வீர்களாக. - உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு அளிக்குந்தேசத்திற்கு நீங்கள் போகிறதற்கு யோர்தானைக்கடக்கும் நாளில், நீங்கள் பெரிய கல்லுகளைநட்டு, அவைகளுக்குச் சாந்துபூசி, - உங்கள் பிதாக்கருடைய தேவனாகிய யெகோவா உங்களுக்கருளின வாக்குத்தத்தத்தின்படி, உங்களுக்களிக்கும் பாலுந்தேனும் பெருகுகிற தேசத்திற் பிரவேசிக்கும்படி நீங்கள் கடந்துபோனபின்பு; இந்த நியாயப்பிரமாணவாக்குகள் யாவையும் அவைகளிலெழுதக்கடவீர்கள். - மேலும் நீங்கள் யோர்தானைக்கடந்தபொழுது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக்கல்லுகளை எபால்மலையிலேநட்டு, அவைகளுக்குச் சாந்துபூசி, - அவ்கே இருப்பாயுதம் படாதகல்லுகளாலே உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஒருவேதிகையை உண்டாக்கக்கடவாய். - நீ உன் தேவனாகிய யெகோவாவின் வேதிகையைப்பொளியாதகல்லுகளாலேகட்டி, அதின்மேல் உன் தேவனாகிய யெகோவாவுக்குத் தகனபலிகளையும், ஸ்தோத்திரபலிகளையும் இட்டி, - உன் தேவனாகிய யெகோவாவின் சந்நிதியில் அங்கே புசித்துச் சந்தோஷப்படுவாய். - அந்தக் கல்லுகளிலே இந்த நியாயப்பிரமாண வாக்குகள் எல்லாவற்றையுத் துலக்கமாயெழுதக்கடவாயென்று கட்டளையிட்டான்.

பின்னும் மோசே லேவியராகிய ஆசாரியர்களுக்கூட இருக்கையில் இலரவேலர் சகலரையும் நோக்கி, இலரவேலரே, கருத்தாய்க்கேளுங்

(அ) யாத். ௨௨. ௧௭. அதி. ச. ௩௪. (க) யாத். ௩. ௧. (யெ) அதி. ௨௨. ௨. ௨. ௨. (யெ) லேவீ. ௨௭. ௩௩. அதி. யெ. ௨. ௨. ௨. (யெ) சந். ராய்கா. ச. ௩. ௩. ௩. (யெ) லேவீ. ௨. ௨. ௨. ௨. (யெ) எசா. ௩. ௩. ௩. ச. ௨. ௨. ௨. (யெ) யாத். ௨. ௨. ௨. (யெ) அதி. ச. ௩. ௩. சந். ராய்கா. யெ. (யெ) யாத். ௩. ௩. ௩. க. பேதுரு. ௨. ௨. ௨. - (உ.எ. அதி. ௨.) யோசா. ச. ௩. யோசா. ௩. ௩. (ச) யோசா. ௩. ௩. (இ) யாத். ௨. ௨. ௨. யோசா. ௩. ௩. (க) அதி. ௨௩. ௩.

கன், இந்நாளில் உங்கள் தேவனாகிய யெ
 10) கோவாவுக்குரிய சனங்களுக்கள்.—ஆகையால் நீங்கள் உங்கள் தேவனாகிய யெ கோவாவின் வாக்குக்கமைந்து, இன்று நானுங்களுக்குவிதிக்கிற அவருடைய கட்டளைகளின்படிக்கும், அவருடைய விதிகளின்படிக்குஞ்செய்வீர்களாகவென்றான்.

11) மேலும் அந்நாளிலே மோசே சனங்களைநோக்கி, —நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு வழியோன், லேவி, யூதா, ஈஷுகார், யோசேப்பு, பேன்யாமீன் என்னும் கோத்திரத்தார்கள் சனங்களை ஆசீர்வதிக்கும்படி கிரிசீம் மலையிலும், —
 12) ருபேன், காந், ஆஷேர், செபுலோன், தாண், நப்தாலி என்னும் கோத்திரத்தார்கள் சபிக்கும்படி எபால்மலையிலும் நிற்கவேண்டுமென்றுகட்டளை யிட்டான்.

13) லேவியர் உரத்தசத்தத்துடன் இலரவேலின் 10) சமஸ்த சநத்தியாரையும் நோக்கி, —தொழிற்படுத்தியதாயானாலும், வார்ப்பிக்கப்பட்டதாயானாலும், சிற்பருடையகைவேலையும் யெ கோவாவின் சமஸ்தத்திலிருவருப்புமாயிருக்கிற யாதொரு விக்கிரகத்தைச் செய்து, ஒளிப்பிடத்தில் வைக்கிறவன் சபிக்கப்பட்டவனென்பார்களாக. அதற்குத்தரமாகச் சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—தன் பிதாவையும் மாதாவையும் அவமதிக்கிறவன் சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்களாக.—பிறனுடைய எல்லைகட்கட்டிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—ருடனை வழிதப்பிப்போரும்படி செய்கிறவன் சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—பரதேசி, அநாதபிள்ளை, விதவை, இவர்களுடைய நியாயத்தைப்பூர்த்திகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—தன் பிதாவின் மனைவியுடன் சயனிக்கிறவன் தன் பிதாவுக்கேற்ற வஸ்திரத்தை நீக்கியபடியினாலே சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—ஒரு மிருகத்துடன் புணருகிறவன் சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—தன் பிதாவாகிலும், மாதாவாகிலும்பெற்ற புத்திரியாகிய தன் சகோதரியுடன் சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—தன் மாமியுடன் சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—அந்தரங்கத்திலே பிறனை வசுதைக்கிறவன் சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—குற்றமியுள்ளவர்களைக் கொல்லுவதற்காகவா சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—

தன் சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—அந்தரங்கத்திலே பிறனை வசுதைக்கிறவன் சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—குற்றமியுள்ளவர்களைக் கொல்லுவதற்காகவா சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.—இந்த நியாயப் பிரமாண உசுவாக்குகளைக்காத்து நடவாதவன் சபிக்கப்பட்டவனென்பார்களாக. சனங்களைல்லாரும், ஆமென் என்னக்கடவர்கள்.

உஅ. அதிகாரம்.

க. கட்டளையைக் காப்பதினால் வரும் ஆசீர்வாதங்களைக் காட்டல்: 10) கட்டளையை மீறுவதினால் வரும் சாபங்களைக் காட்டல்.

இன்றுநான் உனக்குவிதிக்கிற உன் தேவனாகிய யெ கோவாவின் சமஸ்தகட்டளைகளின்படிக்குஞ்செய்யஎச்சரிக்கையாயிருப்பதற்கு, நீ அவருடையவாக்குக்குச் சாக்கிரதையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய யெ கோவா பூமியிலுள்ள சகலதேசத்தாருக்குள்ளும் உன்னை மேன்மையுள்ளவனாக்கிவைப்பார்.—நீ உன் தேவனாகிய யெ கோவாவின் வாக்குக்குச் செவிகொடுப்பாயாகில், மேல்வரும் ஆசீர்வாதங்கள்வந்து உன்னிடத்தில்தங்கும்.—நீப்பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்படுவாய், வெளியிலும் ஆசீர்வதிக்கப்படுவாய்.—உன் கருப்பக்கனியும், உன் நிவத்தின்வினைவும், உன்மாட்டின் பெருக்கம் ஆட்டின் கிடையென்னும் உன் மிருகபலனும் ஆசீர்வதிக்கப்படும்.—உன் கூடையும், மாப்பிசைகிற தொட்டியும், ஆசீர்வதிக்கப்படும்.—நீபோகையிலும் ஆசீர்வதிக்கப்படுவாய், நீவருகையிலும் ஆசீர்வதிக்கப்படுவாய்.—யெ கோவா உனக்குமுன்னின்று உனக்குவிரோதமாயெழும்புஞ்சத்தருக்களைமுறிய அடிக்கும்படி செய்வார்: ஒருவழியாய் உனக்கு எதிராகப்பிறப்பட்டு வருவார்கள், ஏழுவழியாய் உனக்குமுன்பாக ஒடிப்போவார்கள்.—யெ கோவா உன்களஞ்சியங்களிலும், நீ கையிட்டு சகலதொழில்களிலும் உனக்கு ஆசீர்வாதத்தைக்கட்டளையிடவார். உன் தேவனாகிய யெ கோவா உனக்களிக்குந் தேசத்தில் உன்னை ஆசீர்வதிப்பார்.—நீ உன் தேவனாகிய யெ கோவாவின் கட்டளையைக் காத்துக்கொண்டு, அவருடைய நெறிகளிலே நடப்பாயாகில், யெ கோவா உனக்கு ஆணையிட்ட பிரகாரம் உன்னைத் தமக்குரிய சனமாக ஏற்படுத்திக்கொள்வார்.—

(10) யோசு.அ.கூ.க. நியா.க.எ. (11) யோசு.அ.கூ.க. (12) யோசு.அ.கூ.க. தானி.க.ய.க. (13) யாத்.உ.ய.ச.உ.க. லேவி.ய.கூ.ச. ஏசா.ச.ச.க. ஒசி.ய.கூ.உ. எண்.டு.உ.உ. எரோ.ய.க.டு. க.கொரி.ய.ச.ய.க. (14) யாத்.உ.ய.ய.உ. லேவி.ய.கூ.க. (15) அதி.உ.க.ய.ச. நீதி.உ.உ.உ.அ. (16) லேவி.ய.கூ.ய.ச. (17) யாத்.உ.உ.உ.க.உ.உ. மல்.கூ.டு. (18) லேவி.ய.அ.அ. அதி.உ.உ.கூ.ய. (19) லேவி.ய.அ.உ.க. (20) லேவி.ய.அ.க. (21) லேவி.ய.அ.ய.எ. (22) யாத்.உ.ய.ய.க. எண்.கூ.கூ.க. (23) யாத்.உ.கூ.எ.அ. எசேசு.உ.உ.ய.உ. (24) அதி.உ.அ.ய.டு. சங்.நாயு.உ.க. எரோ.ய.க.டு. கலா.கூ.ய.—(25) அதி.க. யாத்.ய.டு.உ.க. ஏசா.டு.டு.உ. அதி.உ.க.ய.அ. (26) சக.க.க. (27) சங்.நா.உ.அ.க.ச. ஆதி.கூ.டு. (28) ஆதி.உ.உ.ய.எ. சங்.நா.எ.கூ. சங்.நா.உ.கூ. சங்.நா.உ.கூ. நீதி.ய.உ.உ. க.நீமோ.ச.அ. (29) சங்.நா.உ.க.அ. (30) லேவி.ய.கூ.எ.அ. சங்.அ.கூ.உ.கூ. (31) லேவி.ய.டு.உ.க. நீதி.கூ.ய. அதி.ய.டு.ய. (32) யாத்.ய.கூ.டு.க.

ய அன்றியும், நீ யெ கோ வா வின் நாமத்தைத்தரித் தவனென்று பூமியிலுள்ள சகலதேசத்தாருங்கண் யக டெனக்குப் பயப்படுவார்கள்.—உனக் களிப்பே னென்று யெ கோ வா உன்பிதாக்களுக்கிட்ட ஆணைப்பிரகாரம் அளித்த தேசத்தில் உன் சந்தா னவிருத்தியும், உன்மிருகப்பெருக்கமும், உன் நிலத்தின்விளைவுமாகிய இந்த நன்மைகள் உனக் கெடுப்பாரா—யெ கோ வா பருவகாலத்தில் உன்தேசத்தில் மழையைவ ருப்பிக்கப்பண்ணி, நீ கையிடுஞ்செய்கைகன்யா வையும் ஆசீர்வதிக்கும்படி உனக்காகத்தமதுஉத்த மவானமாகிய பொக்கிஷத்தைத்திறப்பார்: நீ அ நேசனைக்குக்கடன் கொடுப்பாயென்றி, யக கடன்வாங்காமலிருப்பாய்.—இன்றுநான் உனக் குவிதிக்கிறவாக்குகன்யாவையும்விட்டு, நீபோய் வேறுதேவர்களைச் சேவிக்கும்படி வலதுபுறத்தி யச லும், இடதுபுறத்திலுஞ்சாயாமல்,—இன்றுநான் உனக்குவிதிக்கிற உன் தேவ னாகிய யெ கோ வா வின் கட்டளைக்குச்செவிகொடுத்து, அவை களைக் காத்துநடந்து வருவாயாகில், யெ கோ வா உன்னைவாலாக்காமல் தீலாகக்குவார்: நீ கீ ழிராமல் மேலாகவேயிருப்பாய்.

யடு உன் தேவ னாகிய யெ கோ வா வின் வாக் குக்குச்செவிகொடுத்து, இன்று நான் உனக்குவி திக்கிற உன் தேவ னாகிய யெ கோ வா வின் கட்டளைகளையும், விதிக்கையுங்காத்து நடவாமற் போவாயாகில், இந்தச்சாபங்கள்வந்து உன்னைத் தக தொடரும்.—நீ பட்டணத்திலுஞ் சபிக்கப்படுவா யெ ய், வெளியிலுஞ் சபிக்கப்படுவாய்.—உன்குடைய மும் மாப்பிசைகிறதொட்டியுஞ் சபிக்கப்படும்.— யடி உன்குருப்பணியும் உன் நிலத்தின்விளைவும், உன்மாட்டின்பெருக்கமும் உன் ஆட்டுக்கிடை யக களுஞ் சபிக்கப்படும்.—நீபோகையிலுஞ் சபிக் கப்படுவாய், நீவருகையிலுஞ்சபிக்கப்படுவாய்.— உய நீ என்னை விட்டுத்தூக்கியைகளைச்செய்ததின்னி யித்தம், சீக்கிரமாய்க்கெட்டுஅழியுமட்டும், யெ கோ வா நீ கையிடுஞ் செய்கைகன்யாவிலும், சாபத்தையும், கலக்கத்தையும், தண்டனையையும் உக உன்மேல்வரப்பண்ணுவார்.—நீ சந்தரிக்குந்தே சத்தில் யெ கோ வா உன்னைச்சங்கரிக்குமள வும், பெருவாரிக்காய்ச்சல் உன்னைப் பிடித்துக் உக கொள்ளப்பண்ணுவார்.—யெ கோ வா னீயை னாலும், காய்ச்சலினாலும், உஷ்டணத்தினாலும், மிருந்த எரிச்சலினாலும், கட்கத்தினாலும், பெ ருங்காற்றினாலும், விஷப்பணியினாலும் உன்னை வதைப்பார்; நீ அழியுமளவும் இவைகளுன்னைத் தக தொடரும்.—உன் தலைக்குமேலுள்ள வானம்பித்

தனையும், உனக்குக்கீழுள்ளபூமி இரும்புமாயிருக் கும்.—யெ கோ வா உன்தேசத்தில் புழுதிமா உச ரியும், மண்மாரியும், பெய்யப்பண்ணுவார்: நீ அழியும் அளவும் அப்படியே வானத்திலிருந்து உன்மேலிறங்கும்.—நீ உன்சத்துருக்களுக்குமுன் உடு பாகமுறிய அடிக்கப்படும்படி யெ கோ வா செய்வார்: ஒரு வழியாய் அவர்களுக்கெதிராகப் புறப்படுவாய், ஏழுவழியாய் அவர்களுக்குமுன் னே ஒழிப்போவாய்: நீ அலைந்து, பூமியிலுள்ள இராச்சியமெங்குஞ் சிதறுண்பாய்.—உன் தேசக் உச கள் ஆகாயத்துப் பறவைகள் எவற்றிற்கும், பூமி யிலுள்ள மிருகங்களுக்கும், இரையாகும், ஒரு வராகிலும் அவைகளைவெருட்டார்கள்.—நீ சொல் உள தமாக்கிக்கொள்ளாதபடி, எகிப்தியருக்குவந்த எ ரிபந்தமான பருக்களினாலும், மூல வியாதியினாலும், சொரியினாலும், சிரங்கினாலும், யெ கோ வா உன்னை வாதிப்பார்.—குருடன் அந்தகாரத்தையு திலே தடவிக்கொண்டு திரிகிறதபோல, நீயும் பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரியும்படி புத்தி மயக்கத்தையும், குருட்டாதத்தையும், மனத்திகைப்பையும், தந்து யெ கோ வா உன் னைவாதைசெய்வார்.—உன்வழிகளில் அனுசலம் உக பெறும்: நீ எக்காலமும் நெருக்கப்படும்பறிக் கப்படும்போவாய், ஒருவரும் உதவிசெய்யார் கள்.—உனக்கு நியமிக்கப்பட்ட ஸ்திரியுடனே கூடு வேறொருவன் சயனிப்பான்: நீ வீட்டைக்கட்டு வாய், அதிலே குடியிருக்கமாட்டாய், திராட்சத் தோட்டத்தை உண்டாக்குவாய், அதின்பலனை அ னுபவிக்கமாட்டாய்.—உன் கண்களுக்கு முன் கூக பாக உன்மாதென் அடிக்கப்படும், நீ அதிலொன் றும் புசியாமற்போவாய்: உன் கழுதை உனக்கு முன்பாகக் கொன்னையிட்டுக் கொண்டுபோகப் பட்டுத்திரும்ப உன்னிடத்திற்கு வராமற்போம்: உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக் கப்படும், விடுவிப்பார் உனக்கு ஒருவருயில் லை.—உன்புத்திரரும், புத்திரிகளும் அந்நியச கூஉ னங்களுக்குக் கொடுக்கப்படுவார்கள், நாடோ றும் அவர்களைக்காண உன்கண்கள் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போம்: உன்கைக்குப் பெல னில்லை.—நீ அறியாதசனங்கள் உன் நிலத்தின் கூ விளைவையும், உன் பிரயாசத்தினாலுண்டாகும் பலன் யாவையும் புசிப்பார்கள்; நீ எப்போ தும் நெருக்கப்படும் நொருங்குண்டும் போ வாய்.—இப்படி உன் கண்களுக்குத்தோற்றப்ப கூச டும் விஷயங்களினாலே மதிமயக்கமடைவாய்.— உன் உள்எங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் கூடு முழங்கால்களிலும், தொடைகளிலும், நீ சொல்

(ய) என்.சு.உச. உ.நாளா.எ.யச. ஏசா.கூ.யக. தானி.க.ய.அ.யக. அதி.யக.உ.டு. (யக) அதி.கூ.க. நீதி.ய.உ.உ. (யஉ) லேவி.உச.ச. (யக) அதி.டு.கூ. (யச) ஏசா.கூ.யச.யடு. அதி.டு.கூ. (யடு) லேவி.உச.யச. புல.உ.யஎ. தானி.க.யக.யக. மல்.உ.உ. (உய) மல்.உ.உ. க.சாமு.யச.உ.ய. சக.யச.யக. சங்.அ.ய.யச. ஏசா.கூ.யஎ. ஏசா.டுக. உ.ய. (உக) லேவி.உச.உ.டு. எரே.உச.ய. (உஉ) லேவி.உச.யக. ஆமோ.ச.க. (உக) லேவி.உச.யக. (உடு) லேவி. உச.யஎ.கஎ. ஏசா.கூ.யஎ. எரே.யடு.ச. எசே.உ.கூ.சக. (உச) க.சாமு.யஎ.சச.சக. சங்.எ.க.உ. (உஎ) யாத். கூ.க. க.சாமு.டு.ச. சங்.எ.அ.சக. (உஅ) எரே.ச.க. யோபு.டு.யச. ஏசா.டுகூ.ய. (கூ) யோபு.கூ.ய. எரே.அ.ய. யோபு.கூ.அ. எரே.யஉ.யக. ஆமோ.டு.யக. மீகா.க.யடு. செப்.க.யக. அதி.உ.ய.க. (கஉ) சங்.யக.அ.உ. (கக) லேவி.உச.யக. (கச) வச.கஎ. (கடு) வச.உஎ.

தப்படுத்தக்கூடாத எரிபந்தப்பருக்களினால் யெ
 ௩௬ கோவா உன்னை வாதைசெய்வார்.—யெ கோ
 வா உன்னையும்; உனக்காக நீ வைத்துக்கொண்
 டிருக்கும் இராசினையும், உனக்கும் உன் பிதாக்க
 ளுக்குந்தெரியாத தேசத்திற்குப் போய்விடப்
 பண்ணுவார், அங்கே நீ மரமும் கல்லுமான அந்
 ௩௭ நிய தெய்வங்களைச்சேவிப்பாய்.—யெ கோவா
 உன்னைக்கொண்டுபோய்விட்டிருக்கின்றதேசத்தா
 ருக்குள்ளே பிரமிப்பும், பழிமொழியும், பரிசா
 ௩௮ ச்ச் சொல்லுமாவாய்.—மிருந்த விதையை வய
 ளுக்குக்கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்
 ௩௯ பாய்; வெட்டுக்கிளி அதைப்பட்டுக்கும்.—தோட்
 டங்களை நாட்டி, திராட்சங்களை யுண்டாக்கின
 ளும், அநினிரசத்தை நீ குடிக்கவும்பழங்களை ஆ
 வுமார்ட்டாய்; புழுக்கள் அதைத்தின்னும்.—
 ௪௦ சிதவிருட்சங்கள் உன் எல்லைகொங்கும் இருக்
 கும், அதினுடைய எண்ணெயைப்பூசிக்கொள்
 ளுமாட்டாய்; உன் சிதவிருட்சத்தின் பிஞ்சுகள்
 ௪௧ உதிர்ந்துபோம்.—நீ புத்திரரையும் புத்திரிகளையும்
 பெறுவாய், அவர்களால் உனக்குப்பலனில்லை;
 ௪௨ அவர்கள்சிறைப்பட்டுப்போவார்கள்.—உன்மரங்
 களெல்லாவற்றையும், உன்நிலத்தின்விளைவுகளையும்,
 வெட்டுக்கிளிகள் சுதந்தரித்துக்கொள்ளும்.—
 ௪௩ உனக்குள்ளே தங்கும்பரதேசிகள் உனக்குமேற்
 பட்டுமேன்மேலும்உயர்வார்கள், நீகுறைவுபட்டு
 ௪௪ த்தாழ்ந்துபோவாய்.—அவன்உனக்குக்கடன்கொ
 டுப்பதெயொழிய, நீஅவனுக்குக்கடன்கொடுக்க
 மாட்டாய்: அவன் தலையாவான், நீ வாலாவாய்.—
 ௪௫ உன் தேவ னாகிய யெ கோவாவின் வாக்குக்
 குச்செவிகொடுத்து, அவர் உனக்கு விதித்த கட
 டினைகளையும், விதிசெய்யுங்காத்துக்கொள்ளாததி
 னாலே இந்தச்சாபங்கொல்லாம் உன்மேல்வந்து,
 நீ அழியும்பட்டும் உன்னைத்தொடர்ந்துபிடித்து,—
 ௪௬ என்கொண்டைக்கும் அடையாளமாகவும், அற்புத
 சகவையும், உன்னிடத்திலும் உன் சந்ததியினிடத்
 ௪௭ திலுந்தங்கும்.—சகலமும்நிறைவாயிருக்கையில்
 நீ மனமகிழ்ச்சியோடும், களிப்போடும், உன் தே
 வ னாகிய யெ கோவாவைச் சேவியாமற்போ
 ௪௮ னதின்மீயித்தம்,—சகலமும்குறைவுபடப் பளி, தா
 கம், நீருவாணம் என்னுமிவைகளோடும் யெ
 கோவா உனக்கு விரோதமாயனுப்பும் உன்
 சத்துருக்களைச்சேவிப்பாய்: அவன் உன்னை அ
 பிச்சுக்கும்பட்டும் இருப்புதகத்தை உன் கழுத்தின்
 ௪௯ மேல்வைப்பான்.—விருத்தருடைய முகத்தைப்
 பாராமலும், பாலகளுக்கு இரங்காமலுமிருக்கிற
 ௫௦ கொடியமுருகமும்,—உனக்குத்தெரியாத பாவை
 யுமுள்ள ஒரு தேசத்தார், அதிதரமாகப்பூமியி
 னெல்லையிலிருந்து கழுகுபறக்கிறதுபோல, வே
 கத்துடன் உன்னை எதிர்க்கும்படி யெ கோவா

செய்வார்.—நீ அழியுமளவும் அவன் உன் மிருடுக
 கபலினையும், உன் நிலத்தின் விளைவையுந் தின்
 பான்: உன்னை நாசமாக்கும்ளவும் அவனுன்தா
 னியம், திராட்சராய், என்னெனம் உன் கிடையி
 ளுள்ள ஆமொடு இவைகளிலொன்றையாகிலும்,
 உனக்குவிட்டுவையான்.—நீ நம்பியிருக்கிற உன்
 ௫௧ தேசமெங்குமுள்ள உயரமும் பலமுமான உன்
 மதில்கள் கீழேவிழுமளவும், அவனுன்வாசல்கள்
 தோறும் உன்னைத்தகைவான்: உன் தேவ னாகி
 ய யெ கோவா உனக்கு அளித்ததேசம் முழு
 வதிலுமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும்
 உன்னைத்தகைவான்.—உன் சத்துருக்கள் உன்
 ௫௨ னைத்தகைந்து நெருக்குகாலத்தில், உன் தேவ
 னாகிய யெ கோவா உனக்களித்ததேசக்களிக
 களாகிய உன் புத்திரபுத்திரிகளுடைய மாபிசத்
 தைப்புகிப்பாய்.—உன் சத்துருக்கள் உன் வா
 ௫௩ சல்கள்தோறும் உன்னைத்தகைந்து நெருக்குகா
 லத்தில், உன்னிடத்திற் கோமளமும் மிருதுவு
 முள்ள மனிதன் சகலத்தையுமிழந்து, தன்னில்
 லாமையினாலே தன்புகிக்குந் தன்பின்னைகளின்
 மாபிசத்திலே,—தன் சகோதரனுக்கும் தன் பிரா
 ௫௪ ணநாயகிக்கும் தனக்கு மீந்திருக்கிற மற்றமக்க
 ளிலொருவனுக்கும் சற்றுகிலுங் கொடாதபடி
 அவர்கள்மேல் வன்கண்ணையிருப்பான்.—உன்னிட
 ௫௫ த்திலே கோமளத்தினுடைய மிருதுவினாறுந்
 ரையின்மேல் தன்னுள்ளங்காலையாத கோம
 ளமும் மிருதுவுமுள்ள ஸ்திரி, உன் சத்துருக்கள்
 வாசல்களில் உன்னைத்தகைந்து வருத்துகையில்
 சகலமும் குறைவுபடுவதினால்,—தன்னிடத்திலுந்
 ௫௬ பவித்துப்பிறக்கும் பின்னையை ஒளித்துப்புகி
 கும்போது, தன் பிராணநாயகனுக்கும், புத்திர
 னுக்கும், புத்திரிக்கும் அற்பமாயினுங்கொடாமல்
 அவர்கள்மேல் அவன் வன்கண்ணையிருப்பான்.—
 மகிமையும் பயங்கரமுமான உன் தேவ னாகிய
 ௫௭ யெ கோவாவுடைய திருகாமத்துக்குப்பயப்ப
 டும்பொருட்டு, நீ இப்புத்தகத்திலெழுதியிருக்கிற
 சகல வேதப்பிரமாண வாக்குகளின்படிக்கும்
 நடக்க எச்சரிக்கையாயிராவிட்டால்,—நீங்காத
 ௫௮ பெரிய வேதனைகளினாலும், நீங்காத கொடிய
 ரோகங்களினாலும் யெ கோவா உன்னையும்
 உன்சந்ததியையும் அதிசயமாகவாதித்து,—நீ அஞ்
 ௫௯ சின எகிப்தியருக்குண்டான வியாதிகளையாவை
 யும் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்
 னைப்பற்றிக்கொள்ளும்.—நீ அழியுமளவும் இந்த
 ௬௦ சியாயப்பிரமாணப்புத்தகத்தில் எழுதாத மற்றவி
 யாதிகள் வேதனைகள் யாவையும் யெ கோவா
 உன்மேல் வருவிப்பார்.—நீங்கள் வாணத்து நடக்க
 ௬௧ சத்திரங்களுக்கொப்பான திரளாயிருந்தும், உந்
 கள் தேவ னாகிய யெ கோவாவின்வாக்குக்குச்

(௩௬) உ.இரா.யெ.ச.சு. உ.நாளா.௩௩.யெ. எரே.யெ.யெ. (௩௭) க.இரா.க.எ.அ. எரே.உ.ச.க. ச.ச.அ.யெ. ச.வ.ச.ச.
 ௫.ச. (௩௮) மீகா.க.யெ. ஆகா.க.க. யோவே.ச.ச. (௪௧) புல.க.டு. (௪௪) புல.க.டு. (௪௬) ஏசா.அ.யெ. (௪௭) நிதி.
 ௩.௩.௩.௩.௩. (௪௮) எரே.உ.அ.யெ. (௪௯) உ.நாளா.௩௩.யெ. ஏசா.ச.எ.க. (௫௦) எரே.டு.யெ. ஓக்.யெ.ச.௩. எரே.
 ௪.அ.ச.யெ. புல.ச.யெ. எசேக்.யெ.க.யெ. ஒ.தி.அ.க. நீதி.எ.யெ. பிர.அ.க. தானி.அ.உ.க. (௫௧) ஏசா.க.எ. ஏசா.க.உ.
 ௮. (௫௨) உ.இரா.உ.டு.க.உ.ச. (௫௩) வேவி.உ.ச.உ.க. உ.இரா.க.உ.அ.உ.க. எரே.யெ.க. புல.உ.உ.யெ. புல.ச.யெ. (௫௪)
 ௪.ச.டு. ஆதி.ச.க.யெ. (௫௫) யாத்.ச.க. (௫௬) தானி.க.யெ. (௬௦) அதி.எ.யெ. (௬௨) அதி.ச.உ.எ. நிதி.க.உ.க.

செவிகொடாமற்போனதினால்குறைந்துபோவீர் ஈக கள்.—யெகோவா உங்களுக்கு நன்மைசெய்யவும், உங்களைப்பெருகப்பண்ணவுந் திருவுளங் கொண்டபடியே யெகோவா உங்களை அழிக்கவும், உங்களை அதம்பண்ணவுந் திருவுளங்கொள்வார்; நீங்கள் சுதந்தரிக்குந் தேசத்தினின்றும் களை ஈச யப்படுவீர்கள்.—நீ பூமியினொருநிசை தொடங்கி மறுநிசைமட்டுமிருக்கிற தேசத்தார் யாவருக்குள்ளும் சிதறும்படி யெகோவா உன்னை அடிப்பார்; அங்கே நீயும் உன்பிதாக்களும் அறியாத மரபுக் கல்லுமான அந்நிய தெய்வங்களைச் சேசுடு விப்பாய்.—நீ அந்தத்தேசத்தாருக்குள்ளே இளைப்பாறமாட்டாய், உன் உள்ளங்கால்தங்க இடமில்லை: அங்கே சஞ்சல இருதயத்தையும், சோருவ்கண்களையும், மனத்துக்கத்தையும் யெகோவா ஈச உனக்குக்கொடுப்பார்.—உன் சீவனைப்பற்றிச் சமுசயப்பட்டு, இரவும்பகலும்பயமடைந்து, உன் சீவன் காக்கப்படுமென்ற கம்பிக்கையல்லாதி ஈஎருப்பாய்.—உன் இருதயத்தினாலும், உன் கண்கள் காணுங்காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது அஸ்தமிக்குமோவென்றும் சாயங்காலத்தில் எப்பொழுது விடியுமோ வென்றுஞ் ஈஅ சொல்லுவாய்.—நான் உனக்குச்சொன்ன வழியாக நீ எகிப்தை என்றும்நோக்காமல், யெகோவா உன்னைக்கப்பல்களில் அங்கேகொண்டுபோகப்பண்ணுவார், அங்கே உங்களைக்கொள்ளுகிறவர்கள் இல்லாமற்போருமளவும், உங்கள் சத்துருக்களுக்கு ஊழியக்காரராகவும் ஊழியக்காரிகளாகவும் விழப்படுவீர்கள்.

உக. அதிகாரம்.

க. கட்டளைகைக்கொள்ள ஏவல்: ய. தேவனோடே உடன்படிக்கை நிலப்படுத்தல்: யஅ. கட்டளை மீறாதலினால் வரும்பலனுரைத்தல். ஓரேபிலே தாம் இலரவேல் சந்ததியாருடனே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை யல்லாமல், மோவாபின் தேசத்தில் அவர்களுடனே உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட வாக்குகள் இவைகளே.—மோசே இலரவேலர் சகலரையும்வரவழைத்து அவர்களைநோக்கி, உங்கள் கண்களுக்குமுன் எகிப்துதேசத்தில் பார்வொனுகும், அவனுடையசேவகர் யாவருக்கும், அவனுடையதேசம் முழுமைக்கும், யெகோவா நடப்பித்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்ணிசனாலேகண்டீர்களே.—அவைகளை உணர இருதயத்தையும், காணக்கண்களையும், கேட்கக்காதுகளையும், இந்நாள்வரைக்கும் யெகோவா உங்களுக்குக்கொடுக்கவில்லை.—யெகோவாவாகி

ய நான் உங்கள் தேவனென்று நீங்கள் அறிந்து கொள்ளும்படி, நான் நாற்பதுவருஷம் உங்களை வலுந்தரத்தில் நடத்தினேன்: உங்கள்மேலிருந்த வஸ்திரங்களும் பழையனவாய்ப்போகவில்லை, உங்கள் பாதரட்சைகளும் பழையனவாய்ப்போகவில்லை.—நீங்கள் அப்பஞ்சாப்பிடவுமில்லை, திராட்சரமும் மதுவுக்குடிக்கவுமில்லை.—நீங்களிவ்விடத்துக்கு வந்தபொழுது எஷ்போனின் இராசனாகிய சீகோனும், பாஷானின் இராசனாகிய ஓகும், நம்முடன் யுத்தஞ்செய்யப்பிற்பட்டார்கள்.—நாம்அவர்களைமுறியஅடித்து, அவர்களுடைய தேசத்தைப்பிடித்து, ருபேனியருக்குக் காத்தியருக்கும் மலேஷயரின் கோத்திரத்தாரிற் பாகிப்பேருக்கும் சுதந்தரமாகக்கொடுத்தோம்.—ஆகையால் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்குச்சித்திக்கும்படி, இந்த உடன்படிக்கையின் வாக்குகளைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்வீர்களாக.

உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச்சொன்னபடிக்கும், உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டிக்கொடுத்தபடிக்கும், இன்று உங்களைத் தமது சனங்களாக ஏற்படுத்திக்கொள்ளும்பொருட்டும், தாம் உங்களுக்குத் தேவனாயிருக்கும் பொருட்டும்,—உங்கள் தேவனாகிய யெகோவாவின் உடன்படிக்கைக்கும், இன்று அவர் உங்களுக்கிடம் ஆணைக்கும் நீங்களுடன்படும் படிக்கு,—எல்லா இலரவேலராகிய யெ உங்கள் கோத்திரத்தலைவர், உங்கள் முதியோர், உத்தியோகஸ்தர்,—உங்கள் பிள்ளைகள், உங்கள் மனைவிகள், உங்கள் பானயத்திலுள்ள விறகாரன்முதல், உங்கள் தண்ணீர்க்காரன்வரைக்குமுள்ள அந்நியரெல்லாரும்,—இன்று உங்கள் தேவனாகிய யெகோவாவின் சமூகத்தில் நிற்றீர்களே.—நான் உங்களுடனேமாத்திரமல்ல, இன்று இங்கே நம்முடனே நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்றிறவனுடனேயும் இன்று இங்கே நம்முடனே யிராதவனுடனேயும்கூட, இந்த உடன்படிக்கையை, இந்த ஆணையிறுறுதியையும் பண்ணிக்கொள்ளுகிறேன்.—நீங்கள், நாம் எகிப்து தேசத்திலே குடியிருந்தவகையையும், நீங்கள் நடந்து வந்ததேசங்களுக்குள்ளே நாம் நடந்துவந்தவகையையும் அறிந்தும்,—அவர்கள் செய்கிற அருவருப் பானவைகளையும் மரம், கல், வெள்ளி, பொன்னன்னுமிவைகளினால் வகுத்த அவர்களுடைய விக்கிரகங்களையும் கண்டெயிருக்கிறீர்கள்.

ஆதலால் அந்தச்சனங்களுடைய தெய்வங்களைச் சேவிக்கப்போகும்படி, இன்று நம்முடைய

(ஈக) எரே.கூஉசக. நீதி.க.உக. ஏசா.க.உச. (ஈச) லேவி.உக.கூக. நிதி.க.அ. எரே.யக.யக. (கடு) ஆமோ.க.ச. லேவி.உக.கூச. லேவி.உக.யக. (கஎ) யோபு.எ.ச. (கஅ) எரே.சக.எ. ஒசி.அ.யக. அதி.யெ.யக.—(உக.அதி.க.) அதி.டு.உக. (க) யாத்.யக.ச. அதி.ச.கூச. அதி.எ.யக. (ச) ஏசா.க.கூய. யோவா.அ.சக. அப்.உஅ.உக.உஎ. எபே.ச.யஅ. உதெச.உ.யக.யஉ (டு) அதி.அ.ச. (க) யாத்.யக.யஉ சங்.எஅ.உஉ.உக. (எ) எண்.உக.உக.உச.கூக. (அ) எண்.கூஉகூ. (க) அதி.ச.க. யோசு.க.எ. க.இரா.உக. யோசு.க.எ. (ய) அதி.உஅ.க. யாத்.க.எ. ஆதி.யெ.எ. (யக) நிதி.ய.உக. (யடு) எரே.கூக.கூச.கூஉ.கூக. எபி.அ.எ.அ. அப்.உகக. க.கொரி.எ.யச. (யஅ) அதி.யக.யக.

தேவ னாகிய யெ கோவாவை விட்ட கலுகிற இ
 ருதயமுள்ள ஒருபுகுஷ்டனாகியும், ஸ்திரியாகியும்,
 குடும்பமாகியும், கோத்திரமாகியும், உங்களிலி
 லுக் ராதபடிக்கும்,—இந்தப் பிரமாணவாக்குகளைக்கே
 ட்டும், நான்தாகத்தினியித்தம்வெறிக்கக்குடித்து,
 மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் செனக்
 கியமுண்டாகுமென்று, தன்னுள்ளத்தைத் தேற்
 றிக்கொள்ளுகிறவனாகிய ஊமத்தையையும் எட்
 டியையும் உண்டாக்குகிற ஒருவேர் உங்களிலிரா
 தபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்: அப்படிப்
 பயிபட்டவனுக்கு யெ கோவா இரங்கார்.—அப்
 பொழுது யெ கோவாவையுடையகோபமும், எ
 ரிச்சலும் அவன்மேற்புகையும், இந்தப்புத்தகத்தி
 லெழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்
 மேல்வரும்; யெ கோவா அவனுடையபேரை
 உக வாணத்தின் கீழிராதொழியத் துடைப்பார்.—இந்
 தவேத புத்தகத்திலெழுதியிருக்கிற உடன்படிக்
 கையின் சகலசாபங்களின்படிக்கும், தீமையை
 அடைய யெ கோவா அவனை இஸரவேல்
 கோத்திரங்களெல்லாவற்றிற்கும் புறம்பாக்கிவி
 டுவார்.—உட்களுக்குப்பின் உண்டாகுந்தலைமு
 றையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலி
 ருந்து வரும் அந்நியரும், யெ கோவா இந்தத்
 தேசத்தாருக்கு வருவித்தவேதனைகளையும், கோய்
 உக களையுங்காணும்பொழுதும்,—முன்பு யெ கோ
 வா தமது உக்கிரகோபத்தினாலே சோதோம்,
 கொமோரா, அத்மா, சேபோயிம் என்னும்பட்ட
 ணைகளைக்கவிழ்த்ததுபோல், இந்தத் தேசத்தினு
 டைய கிலங்களைல்லாம் விதைப்பும் வினைவும்
 எந்தக்கீரையின் ழுனையுமில்லாதபடிக்குக் கந்த
 கத்தாலும், உப்பாலும், எரிக்கப்பட்டதைக் கா
 ணும்பொழுதும்,—தேசத்தாரெல்லாரும் யெ கோ
 வா எதிர்நிமித்தம் இந்தத்தேசத்திற்கு இப்படிச்
 செய்தாரென்றும் இத்தனைபெரியகோபாக்கினிக்
 கிடுக்குக் காரணமென்றுஞ் சொல்வார்கள்.—அதற்
 கு அவர்களுடைய பிதாக்களின் தேவ னாகிய
 யெ கோவா அவர்களை எகிப்துதேசத்திலிருந்
 து புறப்படச்செய்தபொழுது, அவர்களுடனே
 பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்
 உக டிப்போய்,—தாங்களரியாமலுந் தங்களுக்குப்
 பவன்கொடாமலுமிருக்கிற அந்நிய தேவர்களைச்
 சேவித்து, அவர்களை வணங்கிபடியினாலே,—
 உள யெ கோவா இந்தப் புத்தகத்திலெழுதியிருக்
 கிற சாபங்களெல்லாவற்றையும் இத்தேசத்தின்
 மேல் வருவிக்கும்படி கோபமுண்டவரானார்:—
 உள யெ கோவா உக்கிரத்தினாலும், குரோதத்தினா
 லும், மிருந்தகோபத்தினாலும், அவர்களுடைய
 தேசத்திலிருந்துவேறக்களைந்து, இந்நாளிலிருக்
 கிறதுபோல் வேறுதேசத்துக்குப்போகும்படி அ

வர்களைத்தள்ளிவிட்டாரென்று சொல்லப்படும்.—
 மறைபொருளானவைகள்மம்முடைய தேவ னாக
 கிய யெ கோவாவுக்கே உரியவைகள்: நாயிந்
 த நியாயப்பிரமாணத்தின் வாக்குகளெல்லாவற்
 றையும் நிறைவேற்றிக்கொள்வதற்கேற்ற வெளி
 பொருளானவைகளோ சதாகாலமும் நமக்கும்
 நம்முடையபிள்ளைகளுக்குமுரியவைகள்.

நய. அதிகாரம்.

க. மனஸ்தாபப்பட்டோரைக் கட்டாட்சிக்கும்படி
 தேவன்வாக்குத்தந்தஞ்செய்தல்: லக.கட்டளை
 யின்துலக்கத்தைக்கட்டல்: லடு. மரணமும் சீ
 வனும் அவர்கள்முன்பாக முற்படுத்தல்.

நான் உனக்குக்காட்டிய ஆசீர்வாதமுஞ் சாப க
 முமாகிய இவைகளெல்லாம் உன்மேலேவருங்
 காலத்தில், நீ உன் தேவ னாகிய யெ கோவா
 வினலே தூர்த்தப்பட்டு, சமஸ்தசாதியாருக்குள்
 ளும்போயிருக்கும்பொழுது அவைகளைச்சிந்தித்
 துக்கொண்டு,—உன் தேவ னாகிய யெ கோ
 வாவிடத்துக்கே மனந்திரும்பி, இன்று நான் உ
 னக்கு விதிக்கிற கட்டளைகளெல்லாவற்றின்ப
 டிக்கும், நீயும் உன்பிள்ளைகளும் உன்பூரண இ
 ருதயத்தினாலும் உன்பூரண ஆத்தமத்தினாலும் அவ
 ருடைய வாக்குக்குச்செவிகொடுத்தால்,—உன்
 தேவ னாகிய யெ கோவா தம்மால்சிறதஅடிக்க
 கப்பட்டிச் சமஸ்த சாதியாருக்குள்ளிருக்கிற
 உனக்கு, உன் தேவ னாகிய யெ கோவா இ
 ரங்கி, உன் அடிமைத்தனத்தை மாற்றித்திரும்ப
 உன்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.—நீ வானத்தி
 னெல்லையனவுந் தூர்த்தப்பட்டு எங்கேபோயிருந்
 தாலும், அங்கேயிருந்து உன் தேவ னாகிய யெ
 கோவா உன்னைக்கட்டி, அவ்விடத்தினிள்
 றும்,—உன்னை அழைத்து, உன்பிதாக்கள்சத்தரித்
 துவந்ததேசத்தை நீசுதந்தரித்துக்கொள்ளும்படிக்
 கு அதிலே பிரவேசிக்கப்பண்ணி, உனக்கு நன்
 மைசெய்து, உன்பிதாக்களிலும் உன்னைப்பெரு
 கப்பண்ணுவார்.—நீ சீவிக்கும் பொருட்டாக
 உன் தேவ னாகிய யெ கோவாவிடத்தில்உன்
 பூரண இருதயத்தினாலும், உன்பூரண ஆத்தமத்
 தினாலும்அன்புகூரும்படிக்கு, உன் தேவ னாகி
 ய் யெ கோவா உன் இருதயத்தையும், உன்சந்
 ததியாருடைய இருதயத்தையும், விருத்தசேனம்
 பண்ணி,—இந்தச் சாபங்களெல்லாவற்றையும் எ
 உன்சத்துருக்களெல்லும், உன்னைத்துன்பப்படித்
 தின பகைவர்மேலும் வருவிப்பார்.—அப்பொ
 ழுது நீ திரும்பி யெ கோவாவின்வாக்குக்குச்
 செவிகொடுத்து, இன்று நானுனக்கு விதிக்கிற
 அவருடைய கட்டளைகளெல்லாவற்றின்படிக்
 குஞ்செய்வாய்.—உனக்கு நன்மையுண்டாகும்
 க படி, உன் தேவ னாகிய யெ கோவா உன்னைக்

(லக) அப்.அ.உ.உ. எபி.உ.உ.யெ. எண்.யெ.க.க. பிர.யெ.க.க. எரே.க.யெ. எசா.நய.க. (உய) எசேக்.யெ.எ.அ. சங்.
 எச.க. சங்.எ.க.டு. எசேக்.உ.க.உ.டு. அதி.க.யெ.ச. (உச) மத்.உ.ச.டு.க. (உக) சங்.எ.எ.க.ச. எரே.யெ.க. செப்.உ.க.
 ஆதி.யெ.உ.ச.உ.டு. எரே.உ.யெ.யெ.ச. (உச) க.இரா.க.அ.க. எரே.உ.உ.அ.க. (உஎ) தானி.க.யெ.யெ.யெ.ச. (உஅ) க.இரா.
 யெ.யெ.டு. உ.நா.எ.எ.உ.யெ. சங்.எ.உ.டு. நீதி.உ.உ.உ.—(நய) அதி. க.) லேவி.உ.க.ச.யெ. க.இரா.அ.ச.எ.அ. (உ) நிதி.
 க.க. எசா.டு.டு.எ. புல.க.ச.யெ. யோவே.உ.யெ.யெ.க. (ந) சங்.உ.க.க.ச. எரே.உ.க.யெ.ச. புல.க.உ.உ.க.உ. சங்.எ.எ.
 உ.எரே.க.உ.க.எ. எசேக்.க.யெ.க. (ச) நிதி.க.க. (சு) எரே.க.உ.க.க. எசேக்.க.க.உ.ச. (க) அதி.உ.அ.யெ.க.

தொழிலெல்லாவற்றிலும், உன் சந்தானவிரும்பியிலும், உன் மிருகபலனிலும், உன் நிலத்தின் விளைவிலும், பரிபூரணத்தைக்கொடுப்பார்.—உன் தேவனாகிய யெகோவாவின் வாக்குக்குச் செவிகொடுத்து, இந்த வேதபுத்தகத்திலெழுதியிருக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய விதிகளையும் காத்துக்கொள்ளும்பொழுதும், உன் தேவனாகிய யெகோவாவின் டத்துக்கு உன்பூரண இருதயத்தாலும்பூரண ஆத்மத்தினாலும் திரும்பும்பொழுதும், யெகோவா உன் பிதாக்கள்மேற் சந்தோஷமாயிருந்தது போல் உனக்கு நன்மையுண்டாகத்திரும்பவும் உன்மேற்சந்தோஷமாயிருப்பார்.

10௧ நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு எட்டாததும்ல்ல, தூரமானதும்ல்ல.—
10௨ நான்கள் அதைக்கேட்டுக்காத்துக்கொள்ளும்பொருட்டு, எங்கள்நிமித்தம்வாணத்திற்சென்று அதை எங்களுக்குக்கொண்டுவருபவன் யாவனென்று நீ சொல்லும்படி, அதுவாணத்திலுள்ளதும்ல்ல.—

10௩ நான்களைக்கேட்டுக் காத்துக்கொள்ளும் பொருட்டு எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக்கடந்து அதைக்கொண்டு வருபவன் யாவனென்று நீ சொல்லும்படி, அதுசமுத்திரத்துக்கு அப்புறத்தி லுள்ளதும்ல்ல.—நீங்கள் காத்துக்கொள்ளும்படி அந்தவாக்கு உனக்குமிகவும் சமீபமாய் உன்வாயிலும் மனதிலுமிருக்கின்றதே.

104 பார், சீவனையும், நன்மையையும், மரணத்தையும், நீமையையும் இன்று உனக்குமுன்னேவைத்தேன்.—ஆகையால் நீ சீவித்துப்பெருகுவதற்கே துவாய் இன்றுநான் உனக்குக்கட்டளையிட்ட பிரகாரம், உன் தேவனாகிய யெகோவாவின் டத்தில் அன்புகூர்ந்து, அவருடைய நெறிகளிலேநடந்து, அவருடைய கட்டளைகளையும் விதிகளையும் நியாயப்பிரமாணங்களையும் காத்துக்கொள்வாயாகில்;—நீங்கள் காத்துக்கொள்ளும்படி உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்.—நீ இதற்குச்செவிகொடாதபடி, உன்னிருதயம்வேறுபட்டு, இழுப்புண்டுபோய் அந்நியதேவர்களை நமஸ்கரித்துச்சேவிப்பாயானால்,—

105 நீ நிச்சயமாய் அழிந்துபோவாயென்று இன்று உனக்கு உணர்த்துகிறேன்: யோர்தானைக்கடந்து நீ சுதந்தரிக்கும்படி போகிறதேசத்தில் உன் ஆயுள்

106 நான்களை விருத்தியாக்கமாட்டாய்.—இன்று வானமும் பூமியுஞ்சாட்சியாய்முன்னிற்க, நான் சீவனையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உங்களுக்குமுன்பாகவைத்தேன்; ஆகையால் நீயும் உன்சந்ததியுஞ் சீவிக்கும் பொருட்டு, உன் தேவனாகிய யெகோவாவில் அன்புகூர்ந்து, அவருடையவாக்குக்குச்செவிகொடுத்து, உன்சீவனுக்கும், தீர்க்காயுளுக்கும்காரணமாகிய அவரையேசார்ந்து, சீவனையே தெரிந்து

கொள்ளுங்கள்.—இப்படி யெகோவா உன் பிடிதாக்களாகியஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும், கொடுப்பேனென்று அவர்களுக்கு ஆணையிட்டிக்கொடுத்த தேசத்திலே வாசம்பண்ணுவாய்.

௧௧. அதிகாரம்.

௧. மோசேசனங்களைத்தேரியப்படுத்தல்: எ. யோசவாவை ஏவல்: ௧. லேவியாசாரியருக்குக்கட்டளையைஒப்புக்கொடுத்தல்: 10௪. தேவன்யோசவாவுக்குக்கட்டளையிடல்: 10௬. கீதத்தை எழுதத் தேவன் மோசேசுக்குக்கட்டளையிடல்: ௨௪. லேவியாசாரியருக்குப் புத்தகத்தை யொப்பித்தல்: ௨௮. முதியோர்கடக்கீதத்தைப்பாடல்.

பின்னும் மோசேபோய் இலரவேலர்யாவரை யும்நோக்கி,—இன்றளவிலே நான் தூற்றிருபது வயதுள்ளவரையிருக்கிறேன்; இனி என்னாலே போக்குவரவு செய்யமுடியாது: யெகோவாவும் நீ இந்தயோர்தானைக்கடந்துபோகமாட்டாயென்று எனக்குச்சொன்னார்.—உன் தேவனாகிய யெகோவாதாமே உனக்கு முன்னேகடந்துபோவார், அவரே உனக்குமுன்னின்று அந்த தேசத்தாரை அழிப்பார், நீ அவர்கள் தேசத்தைச்சுதந்தரிப்பாய்: யெகோவா சொல்லியபடியோசவா உனக்குமுன்பாக அந்தயோர்தானைக்கடந்துபோவான்.—யெகோவா அழித்தளமோ

சாரியருடைய இராசாக்களாகிய சீகோனுக்கும், ஒருக்கும், அவர்களுடைய தேசத்துக்குஞ்செய்த பிரகாரமாகவே அவர்களுக்குஞ்செய்வார்.—நான் உனக்கு விதித்த கட்டளைகளின்படிக்கு அவர்களுக்குச்செய்யும்பொருட்டு, யெகோவா அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.—உன்தேவனாகிய யெகோவாதாமே உன்னுடனேகடந்து, உன்னை நீங்காமலும் உன்னைக்கவிடாமலும் இருப்பார்; ஆதலால் நீ அவர்களுக்குப் பயப்படாமலும் திகையாமலும் பலவ்கொண்டு திட்சித்தமுள்ளவர்களாயிருக்கென்று இந்த வாக்குகளை வசனித்தான்.

பின்பு மோசேயோசவாவை அழைத்து, இலரவேலர்யாவருக்கும் பிரத்தியட்சமாக அவனை நோக்கி, பலவ்கொண்டு திட்சித்தமுள்ளவரையிரு: யெகோவா இவர்களுடைய பிதாக்களுக்குக்கொடுப்பேனென்று ஆணையிட்டதேசத்துக்கு நீ இவர்களோடுகூடிக்கொண்டுபோய், அதை இவர்கள்சுதந்தரிக்கும்படிசெய்வாய்.—யெகோவாதாமே உனக்குமுன்பாக நடப்பார்; அவர் உன்மேலிருப்பார், அவர் உன்னைநீங்கவுங்கைவிடவுமாட்டார்: நீ பயப்படாமலும் கலங்காமலும் இருப்பாயாகவென்றான்.

மோசே இந்தநியாயப்பிரமாணத்தையெழுதி, அதை யெகோவாவின் உடன்படிக்கைப்பின்படி

(10) எரே. ௧௨. ௨௪. (10௧) எசா. ௪. ௧௫. (10௨) ரோ. 10. ௧. (10௩) அதி. 10. ௨௬. (10௪) அதி. ௪. ௨௬. (10௫) அதி. ௪. ௨௬. அதி. ௧௧. ௨௬. சங். ௨௪. ௧. சங். ௬. ௧. யோ. 10. ௨௫.—(10௬) அதி. ௨. யாத். ௪. ௪. அதி. ௧௪. ௪. எண். ௨௪. 10௪. ௧. இரா. ௧. ௪. எண். ௨. 10௨. (10௭) அதி. ௧. ௧. எண். ௨௪. ௨௬. (10௮) எண். ௨௬. ௨௪. ௧௧. (10௯) யோசா. 10. ௨௫. அதி. ௪. 10௪. அதி. ௨. 10. ௪. யோசா. ௧. ௫. எ. பி. 10. ௫. (11) யோசா. ௧. ௧. (12) யாத். 10. ௨௬. ௨௨. யோசா. ௧. ௫. ௧. (13) அதி. 10. ௪. ௨௪. எண். ௪. 10. யோசா. ௧. ௧.

பெட்டியைச்சமக்கிற வேலியின்புத்திரரான ஆசாரியருக்கும், இலரவேலருடையமுதியோடொலுலாருக்கும்ஒப்பித்து, -விடுதலையாகும்வருஷமாதிய ஏழாம்வருஷாதம் ஒவ்வொன்றிலும்கூடாரயக உற்சவத்தில், -உங்கள் தேவ னாகியயெகோவா தெரிந்துகொள்ளும் ஸ்தலத்தில் இலரவேலர்யாவரும் அவருடைய சந்நிதியிற்சேர்ந்துவத்திருக்கும்பொழுது, இந்த நியாயப்பிரமாணத்தைஇலரவேலர் எல்லாருங்கேடக அவர்களுக்கு ௨௨ முன்பாகவாசிக்கவேண்டும். -புருஷரும், ஸ்திரிகளும், பிள்ளைகளும், உன்வாசல்களிலுள்ளபரதேசிகளும் கேட்டுக் கற்றுக்கொண்டு; உன் தேவ னாகிய யெகோவாவுக்குப்பயந்து, இந்தநியாயப்பிரமாணவாக்குகளைல்லாவற்றின்படிக்குஞ்செய்ய எச்சரிக்கையாயிருக்கும் பொருட்டும், -
 ௨௩ அறிவில்லாதஅவர்களுடையபிள்ளைகளுக்கேட்டு, நீங்கள் யோர்தானைக்கடந்துபோய்ச்சுதந்தரித்துக்கொள்ளும் தேசத்திலே சீவத்திருக்கும்பரியந்தம், உங்கள் தேவ னாகியயெகோவாவுக்குப்பயப்படவேண்டுமென்றுணரும் பொருட்டும், இப்படிச்சனங்களைச்சேர்த்து அதைவாசிக்கக் கடவீர்களென்று அவர்களுக்குக் கட்டளை யிட்டான்.
 ௨௪ பின்பு யெகோவா மோசேயை நோக்கி, கேள், நீ மரிக்குங்காலஞ் சமீபமாயிற்று: நான் யோசவாவுக்குக் கட்டளையிடும்பொருட்டு அவனை அழைத்துக்கொண்டு சபையின் ஆவாசத்தில் வந்து நில்லுங்களென்றார். அப்படியே மோசேயும் யோசவாவுமும் போய்ச்சபையின் ஆவாசத்திலே நின்றார்கள். -யெகோவா மோசேயைநினைத்தோன்றி ஆவாசத்திற் பிரசன்னமானார்: மேகத்தான் ஆவாசவாசலின்மேல் நின்றது.
 ௨௬ அப்பொழுது யெகோவாமோசேயைநோக்கி, கேள், நீ உன்பிதாக்களுடனேகூட மகரித்திரை அடையப்போகிறாய்; இனி இந்தச்சனங்களைமுந்து தாங்கள் போயிருக்குந்தேசத்திலுள்ள அந்நியர் வணங்குந் தேவர்களை விபசாரமார்க்கமாய்ப்பின்பற்றி, என்னைவிட்டுத் தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள். -நான் அவர்கள்மேற்கோபங்கொண்டு அவர்களைக்கைவிட்டே, என்முகத்தை அவர்களுக்கு மறைப்பேன், அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேகநீமைகளும், இடுக்கண்களும் அவர்களைத்தொடரும்; அக்காலத்தில் அவர்கள் எங்களுடைய தேவன் எங்கள் மத்தியில் இரா ததினாலே யல்லவா இந்தநீமைகள் எங்களைத் தடுத்தாந்தனவென்பார்கள். -அந்நிய தேவர்களிடத்தில் திரும்பினதினால் அவர்கள்செய்தசகல நீமைகளினியித்தமும், நான் அக்காலத்தில் என்

முகத்தை நிச்சயமாய் மறைப்பேன். -இப்பொழுது நீங்களிந்தப்பாட்டையெழுதிக்கொண்டு, இதை இலரவேல் சந்ததியாருக்குப்படிப்பித்து, இந்துப்பாட்டு என்னுடைய சாட்சியாக இலரவேல் சந்ததியாருக்குள்ளேயிருக்கும்படி, இதை அவர்கள் வாயில் வழங்கப்பண்ணுங்கள். -நான் அவர்களுடையபிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலுத்தேனும் பெருகுநிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திருத்தியடைந்து, புஷ்டியாகி, அந்நியதேவர்களிடத்தில்திரும்பி, அவர்களைச்சேவித்து, எனக்குக்கோபமும்முட்டி, என்னுடையபடிக்கையை மீறினதினாலே, -அநேகநீமைகளும் இடுக்கண்களும் அவர்களைத்தொடரும் காலத்தில் இந்தப்பாட்டே அவர்களுக்கு முன்பாகச் சாட்சியாகும்; இது அவர்களுடைய சந்ததியாரின் வாயில் ஒருபொழுதும் மறவாமலிருக்கும்: நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் அவர்களைப்பிரவேசிக்கப்பண்ணுமுன்னமே, இன்றைக்கு அவர்களைக்கொண்ட எண்ணம் இன்னதென்று அறிந்தேனென்றார். -அன் உடறைக்கே மோசே அந்தப்பாட்டையெழுதி, அதை இலரவேல் சந்ததியாருக்குக்கம்பித்தான்.
 அவர் னாளின்புத்திரனாகியயோசவாவைநோக்கி, இலரவேல்சந்ததியாருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய், ஆகையால் தைரியங்கொண்டு உறுதியாயிரு: நான் உன்னுடனிருப்பேனென்று கட்டளையிட்டார்.
 மோசே இந்த நியாயப்பிரமாணவாக்குகளை ஒருபுல்தகத்திலே முழுவது மெழுதிமுடித்தபின்பு, -மோசே யெகோவாவுடைய உடன்படிக்கை யின் பெட்டியைச்சமக்கிற வேலியரைநோக்கி, -நீங்களிந்தநியாயப்பிரமாணப் புல்தகத்தை உசு அங்கே உனக்கு எதிரான சாட்சியாகும்படி இதையெடுத்து, உங்கள் தேவ னாகியயெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியின் பக்கத்திலே வையுங்கள். -நான் உன் கலகக்குணத் உதையும், வணங்காத உன் கழுத்தையும் அறிந்திருக்கிறேன்: பார், நான் உயிரோடே உன்னுடன் கூடஇருக்கிற இன்றைத்தினமே யெகோவாவின் கட்டளையை மீறினீர்கள்; என்மரணத்துக்குப்பின்பு இதிலும் எவ்வளவு அதிகம்.
 என் மரணத்துக்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உட்கொண்டுகொடுத்து, நான் உங்களுக்குக்கட்டளையிட்டவழியைவிட்டுவிலகுவீர்களென்றும்; உங்கள் கைக்கிரியையினாலே யெகோவாவைக்கோப்பப்படுத்தி, அவருடையபார்வைக்கு முன்பாகப் பாவஞ்செய்வதினாலே பிற்காலத்திலே நீ

(௨) அதி. ௨௩. ௧. ௨. ௨௩. ௧௪. (௨௧) அதி. ௨௩. ௨. ௨௩. ௧௫. ௨. இரா. ௨௩. ௨. ௧௫. ௨. (௨௨) அதி. ௨. ௨௩. ௧. ௨. ௨௩. ௧௫. ௨. (௨௩) அதி. ௧௪. ௧. ௨. ௨௩. ௧௬. (௨௪) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௧௭. (௨௫) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௧௮. (௨௬) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௧௯. (௨௭) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௨௦. (௨௮) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௨௧. (௨௯) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௨௨. (௩௦) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௨௩. (௩௧) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௨௪. (௩௨) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௨௫. (௩௩) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௨௬. (௩௪) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௨௭. (௩௫) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௨௮. (௩௬) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௨௯. (௩௭) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௩௦. (௩௮) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௩௧. (௩௯) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௩௨. (௪௦) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௩௩. (௪௧) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௩௪. (௪௨) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௩௫. (௪௩) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௩௬. (௪௪) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௩௭. (௪௫) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௩௮. (௪௬) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௩௯. (௪௭) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௪௦. (௪௮) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௪௧. (௪௯) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௪௨. (௫௦) யாத். ௧௬. ௧. ௨. ௨௩. ௪௩.

மை உங்களைத்தொடருமென்றும்; நான் அறிந்தி
 ௨௧ ருக்கிறேன்.-ஆகையால்உங்களுக்கோத்திரத்திலுள்
 ன முதியோர்கள் உங்கள் உத்தியோகஸ்தர் எல்
 லாருங்கேட்கத்தக்கதாக,நான் இந்தவாக்குகளைச்
 சொல்லவும்,அவர்களுக்கெதிராக வாணத்தையும்
 பூமியையுஞ் சாட்சிவைக்கவும், அவர்களை என்
 னிடத்திற்குட்படவரும்படி செய்யுங்களு என்று கட்
 ௧௩ டனையிட்டான்.—இஸரவேல் சபையாரெல்லா
 ருங்கேட்க இந்தப் பாட்டிலுள்ள வாக்குகளைமு
 டிவுபெற மோசே சொன்னான்.

௩. அதிகாரம்.

௧. தேவனுடைய அனுக்கிரகத்தையும்நிக்கிரகத்
 தையும் வர்ணிக்கிறபாட்டு: சச. மோசேசனங்
 களை ஏவல்: சஅ. நேபாமலையிலேறமோசேசக்
 குக் கட்டினையிடல்.

வாணங்களை, செவிகொடுங்கள், நான்வசனிப்
 பேன்; பூமியே, என்வாய்மொழிகளைக்கேள்.—
 ௨ இனம்பயிரின்மேல் மழைத்தூறல் சொரிவதும்,
 புல்லின்மேல் மழைத்தாரைபொழிவதும் எப்ப
 டியோ, அப்படியே என் உபதேசம் மழைபோ
 லப்பொழிய என் வசனம்பனிபோலச் சொரி
 யும்: யெகோவாவின் நாமத்தை நான் பிரசித்
 ௩ தப்படுத்திகிறேன்.—நீங்கள் நம்முடைய தேவ
 ௪ னின் மகிமையைக் கீர்த்தனஞ்செய்யுங்கள்.—அ
 வரே கண்மலை, அவருடையகிரியை பூரணமுள்
 னது: அவருடைய நெறிகளெல்லாம்நியாயநெறி
 ௫ கள்: தேவனைசத்தியவாதி,நிர்த்தோஷமும்,நீதி
 யும், யதார்த்தமுமுள்ளவர்.—அவர்கள் அவமார்க்
 கமும்மாறுபாடுமுள்ள சந்தியார், தங்களைத்தா
 மேகெடுத்துக்கொண்டார்கள்: அவர்கள் அவருக்
 குரியபிள்ளைகளல்ல; அதுதான் அவர்கள் மாசு.—
 ௬ இப்படியா நீங்கள் யெகோவாவுக்குக்கைமா
 றுசெய்கிறீர்கள், ஆ! அவிலேகமும் அஞ்ஞான
 முமுள்ளசனமே, அவரல்லவா உன்னைச்சிருஷ்
 டித்த உன்னைக்காத்துக்கொண்டார், அவரல்ல
 வா உன்பிதா, உன்பிதா.

௭ ஆதிநாட்களைநினை, தலைமுறை தலைமுறையா
 கச்சென்றவருஷங்களை உற்றுப்பார்:உன்பிதாவி
 டத்திற்கேள்,அவன் உனக்குணர்த்துவான்;உன்
 முதியோரிடத்திற்கேள், அவர்கள் உனக்குச்
 ௮ சொல்லுவார்கள்.—யெகோவாவுக்குரிய சன
 மே அவருடையபாகம்; யாக்கோபே அவருடை
 ௯ யசுதந்தரம்.—ஆதலால் சருவத்திற்கும்மேலானவர்
 சாதிகளுக்கு அவரவர் சுதந்தரத்தைப் பங்கிட்டு,
 ஆதாயின் சந்தியாரை வெவ்வேறாய்ப்பிரித்தகா

லத்தில்; இஸரவேல் சந்தியாருடைய தொகை
 யைப்பார்த்து, உலகத்தவர்களுடைய எல்லைக
 னைத்தீர்மானம்பண்ணினார்.—அவர் அவாந்தரமும் ட
 ஊனையிரைச்சலுமுள்ள வெறிய பாழ்நிலத்தில்
 அவனைக் கண்டுகொண்டார், அவனை நடத்தி
 னார், அவனுக்கு உணர்த்தினார், அவனைத்தமது
 கண்மணியைப்போலக் காத்துக்கொண்டார்.—
 ௧௦ கருகானதுகட்டிலுள்ள தன் குஞ்சுகளை எழுப் யக
 பியும், அவைகளின்மேல் அசைவாடியும், தன்
 சிறகுகளைவிரித்து,அவைகளையெடுத்தும், அவை
 களைத்தன் சிறகுகளின்மேல் சுமந்தும்வருகிறது
 போல,—யெகோவாதாமே அவனை நடத்தி யெ
 னார், அந்நியதேவன் அவரோடேயில்லை.—வய யக
 வில்வினையும் பலனைப்புகிக்கும்பொருட்டு, பூமி
 யிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை
 ஏற்றினார். கண்மலையிலுள்ளதேனையும், கற்பா
 றையிலிருந்துவருகிற எண்ணெயையும், அவன்
 உறிஞ்சும்படிசெய்தார்.—பசுவெண்ணெயையும், பசு
 ஆட்டிப்பாலையும், பாஷானிலுள்ள இனமாகிய
 ஆட்டிக்கடாக்கள்வெள்ளாட்டிக்கடாக்கள் ஆட்
 டிக்குட்டிகள் இவைகளுடைய நினைத்தையும்,
 முதல்தரமானகோதுமையையும் தந்தார்; இரத்
 தவரணத் திராட்சத்தைப்பானம்பண்ணினார்.

யெஔிரனோ புஷ்டியாகி,உதைத்தான்: புஷ்டி யெ
 யாகித் தூலத்துத்திருத்தியடைந்தபொழுது, தன்
 னைச்சிருஷ்டித்த தேவனைவிட்டுத் தன்னிரட்
 சிப்பின்மலையை அற்பாமாயெண்ணினார்.—அந் யக
 நிய தெய்வங்களை ஆராதித்து, அவருக்கெரிச்ச
 லை மூட்டினார்கள், அருவருப்பானவைகளைச்
 செய்து அவரைக்கோப்படுத்தினார்கள்.—தாங்க யெ
 னறியாதவைகளும், தங்கள்பிதாக்கள் பயப்படா
 தவைகளும், தூதனமாகத்தோன்றிய புதுத்தெய்
 வங்களமாகிய பிசாசுகளுக்கேயன்றித் தேவ
 னுக்குப் பலியிடவில்லை.—உன்னைத்தோற்றுவித் யஅ
 தகண்மலையை அவமதித்தாய், உன்னைச்சிருஷ்
 டித்த தேவனைமறந்தாய்.—யெகோவா அ யக
 தைக்கண்டு தமது புத்திரரும் புத்திரிகளுந்தம்
 மைக்கோப்படுத்தினதெனியித்தம்அவர்களைவெ
 றுத்தார்.—அவர்கள் மிகவும் மாறுபாடுள்ள வயி உய
 சத்தார், விசுவாசமில்லாத சந்தியார்; அவர்க
 ளுக்குப்பராமுகமாவேன், அவர்களுடையமுடி
 வு எப்படியாகுமென்று பார்ப்பேன்.—தெய்வ உக
 மல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலைமூட்டி,
 தங்கள் விக்கிரகங்களினால் என்னைக்கோப்
 படுத்தினார்கள், ஆகையால் மதிக்கப்படாத

(௨௧) அதிக.௧௨௧.—(௧௨.அதி.௧.) அதி.௧௩.யக. சங்.இய.ச. ஏசா.௧.௨. ஏரே.௨.யெ. (௨) ஏசா.௧௩.யக. ௧.கொரி.
 ௧௧.௧.௭.அ. சங்.௭.௨.௧. மீகா.௩.௭. (௩) க.நானா.௨.௧.யக. (௪) உ.சாமு.௨.௨.௧. சங்.யெ.௨.௧.௧.௧. ௨.சாமு.௨.௨.
 ௧௧. தானி.௪.௧.௭. வெளி.யெ.௧.௧. ஏரே.யெ.யெ. யோபு.௧௪.யெ. (௫) அதி.௧௧.௨.௧. மத்.யெ.யெ. (௬) சங்.யா.யக.யெ.
 ஏசா.௧௧.யக. சங்.௭.௪.௨. ஏசா.௨.௭.யக. (௭) யாத்.யக.யெ. சங்.௪.௪.௧. (௮) யாத்.யெ.யெ. க.சாமு.யக. சங்.௭.௮.
 ஏசா. (௯) சக.௧.யெ. அப்.யெ.௨.௧. ஆதி.௧.௮. (ய) ஏரே.௨.௧. ஒசி.யக.௧. உபா.௪.௧.௧. சங்.யெ.௮. நீதி.௭.௨.௧.
 ௨.௮. (யக) யாத்.யக. ஏசா.௪.௧. ஏசா.௧௧.௧. ஒசி.யக.௧. (யக) ஏசா.௧௩.யெ. யோபு.௨.௧.௧. சங்.௮.யக.
 (யச) சங்.௮.யக. ஆதி.௪.௧.யக. (யெ) ஏசா.௪.௨. க.சாமு.௨.௨.௧. அதி.௧௧.௨.யெ. நிசி.௧.௨.௧. சங்.யெ.யெ. ஒசி.
 யக.௧. அதி.௧௧.யக. ஏசா.௧.௪. வச.௧. ஏசா.௧.யக. ௨.சாமு.௨.௨.௪.௭. சங்.௧.௧. (யக) க.இரா.யச.௨.௨.
 ௧.கொரி.யெ.௨.௨. (யெ)லேவி.யெ.௭. சங்.௧.௧.௧.௧. ௧.கொரி.யெ.௨.௨. வெளி.௧.௨.யெ. (யெ) ஏசா.யெ.யெ. ஏரே.௨.
 ௧௨. (யக) நியா.௨.யச. ஏசா.௧.௨. (௨ய) அதி.௧௧.யெ. ஏசா.௧.௩.௧. மத்.யெ.யெ. (௨௧) சங்.௭.௮.௧.௮. க.சாமு.யெ.
 ௨.௧. சங்.௧.௧. யோனா.௨.௮. அப்.யச.யெ. ஒசி.௧.௩.யெ. ரோ.யெ.யக.

சனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை யுண்டாக்கி, மதிக்கெட்ட சாதியாரால் அவர்களைக்கோ உட்பப்படுத்துவேன்.—என்கோபத்தினால் அக்கினி பற்றுக்கின்றது, அது சீமான பாநாணமட்டும் எரியும், அது பூயியையும், அதின் பலனையும் அழித்து, பருவதங்களின் மூலங்களை வேகப்பண்ணும்.—நீமைகளை அவர்கள்மேலே குவிப்பேன்; என்னுடைய அம்புகள் முழுவதையும் அவர்கள் உசமேற்பிரயோகிப்பேன்.—பசியினாலேவாடித் தாகசரத்தினாலும், மற்றுங்கொடியவியாதியினாலும் பட்சிக்கப்படுவார்கள்: மிருகதந்தங்களும், தரையிலுரும்பாம்புகளின் விஷமும், அவர்களுக்குள்ளே பிரவேசிக்கப்பண்ணுவேன்.—வெளியிலே கடக்கும், உள்ளே பங்காரமும், வாவிபிணையும், கன்னியையும், குழந்தையையும், கரைக்கிழுவ உணையும் அழிக்கும்.—அவர்களுடைய பகைவர், இவையெல்லாவற்றையும் எங்கள் வலிமையுள்ள கையேயன்றி யெகோவா செய்தனவல்ல உளவென்று கருவமாய்ச்சொல்லுவார்கள்.—அந்தச் சத்துருக்களுடைய அகங்காரத்தை எண்ணாமல் விட்டேனாகில், அவர்களுடைய நாமம் மனிதருக்குள்ளே ஒழிந்துபோகும்படி மூலைக்குமூலை அவர்களைச் சிதற அடிப்பேனென்று சொன்னே உயன்.—அவர்கள் கெட்டபுத்தியுள்ளசாதி, அவர்கட்களில் விவேகமில்லை.—ஆ! அவர்கள்ஞானமடைந்து, இதையுணர்ந்து, தங்களுக்குண்டாகும் முடிவைச் சித்தித்துப்பார்ப்பார்களானால் நலமென்று கூற சொன்னார்.—அவர்களுடைய கன்மலை அவர்களை விற்றுப்போடாமலும், யெகோவா அவர்களை அடைத்துவைக்காமலும் இருந்தாரேயானால், ஒருவன் ஆயிரம்பேரைத்தூர்த்துவானா, இரண்டு கூபேர் பதினாயிரம்பேரை ஒட்டுவார்களா.—தங்களுடைய கன்மலை கம்முடைய கன்மலையைப் போலல்லவென்று கம்முடைய சத்துருக்களுக்கு உதிராமானிக்கிறார்கள்.—அவர்களுடைய திராட்சக் கொடிசோதோயிலும், கொமோராவின் வெளியிலுமுள்ள திராட்சத்தினினம்: அவைகளின் திராட்சக்கள்விஷமுள்ளவைகள், அவைகளின் கூகுலைகள் கசப்பாயிருக்கின்றன:—அவர்களுடைய திராட்சரசம் வலியசர்ப்பவிஷம், விரியன் கூசுளுடைய கொடிய விஷம்.—இவையெல்லாம் என்னிடத்தில் வைக்கப்பட வில்லையா, என் பொக்கிஷத்துக்குள்ளேமுத்திரையிடப்படவில்லை யா.—தண்டிப்பதும், பலனளிப்பதும் எனக்குரியன; அவர்களுடையகால்தன்னாடும்: அவர்களுடையகிளேசதினம் சமீபிக்கின்றது, அவர்க

ளுக்கு நேரிடுபவைகள் தீவரிக்கின்றது.—யெகோவாதம்முடைய சனங்களைவிசாரித்து, அவர்கள்பெலன் போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்கள்விடுதலைபெற்றவர்கள் ஒருவருமில்லையென்றும், காணும்பொழுது, தமதுதாசர்மேலிரங்கி,—அவர்களிட்டபலிகளின் நிணத்தைப் கூவுபுசித்து, பாணபலிகளாகிய திராட்சரசத்தைக்குடித்துவந்த அவர்களுடையதெய்வங்களும் அவர்கள்நம்பினகன்மலையுமெங்கே.—அவைகளே எழுந்து உங்களுக்குச்சகாயம்பண்ணி உங்களுக்குப் புகவிடந்தார்ட்டென்றும்,—எண்ணத்தவிர கூவேறுதேவன் இல்லை: நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்: என்கைக்குத்தப்புவிக்க ஒருவனாலுங்கடடாது, நான்தான் அவரென்றறிந்துகொள்ளுங்கள்.—நான்என் சுகையை வாணத்துக்குநேராக உயர்த்தி, நான் நித்தமுஞ் சிவித்திருக்கிறேனென்கிறேன்.—மிணு சகமிணுப்புள்ள என்கட்கத்தைக் கூர்மையாக்கிக்கொண்டு, நான் தண்டனையைக்கைக்கொள்ளும் பொழுது; என்னுடைய சத்துருக்களிடத்திற் பழி வாங்கி, என்பகையைருக்குப் பிரதிசெய்வேன்.—கொலையுண்டும் சிறைப்பட்டுப் போனவர்களு சஉடைய இரத்தத்தாலே என் அம்புகளைவெறுகொள்ளப்பண்ணுவேன்; என்கட்கம் சத்துருக்களின்தலைவர்முதலானவர்களுடைய மாமிசத்தைப்பட்சிக்குமென்றுஞ்சொன்னார்.—அவர்தம்முடைய சகதாசருக்காக இரத்தப்பழியைவாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பலனளித்து, தமதுதேசத்தின் மேலும், தமது சனங்களின்மேலும் தயைவைப்பார், ஆகையால் சருவதேசத்தாரே, அவருடைய சனங்களோடேகளிகூருங்கள்.

மோசேயும், தூனின்புத்திரனாகிய யோசுவா சசவும், இரத்தப்பாட்டின் வாக்குகள் யாவையும் சனங்கள் கெட்கத்தக்கதாக வசனித்தார்கள்.—மோசே இவ்வாக்குகளைல்லாவற்றையும் இலரவேலர் யாவருக்குஞ்சொல்லி முடித்தபின்னும், அவர்களைநோக்கி,—நான் இன்று உங்களுக்குச் சகசாட்சியிட்டிடுச் சொல்லியவசனங்கள் எல்லாவற்றிலும் சிந்தைவைத்து, உங்கள் பிள்ளைகளின்தநியாயப்பிரமாண வாக்குகள் யாவையும் சிந்தித்துக்காக்கும்பொருட்டு, அவைகளை அவர்களுக்கு உணர்த்துங்கள்.—இது உங்களுக்கு ஒரு அற் சபகாரியமல்ல; இதுவே உங்கள் சீவன்: நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்பொருட்டு, யோர்நாணைக்கடந்துபோகுந் தேசத்தில் இதினால் உங்கள்

(௨௨) எரே.யிடு.யி.ச. புல.ச.யி.க. (௨௩) ஏசா.௨௧.யிடு. சங்.எ.யி.உ.யி.க. (௨௪) அபகூ.௩.௩. லேவி.௨௧.௨௨ (௨௫) புல.௧.௨.யி. உ.கொரி.எ.டு. (௨௬) ஏசா.௨௨.யி.க. (௨௭) எரே.யி.கூ.ச. சங்.ாச.யி.அ. (௨௮) எசே.௧.௨.யி.யி.கூ.யி.ச.௨௬. (௨௯) சங்.அ.க.யி.க. சங்.ாச.ச.கூ. ஓர்.௧.யி.கூ.ச.௨. ஏசா.ச.எ.எ. புல.௧.க. (௩௦) லேவி.௨௧.அ. யோச.௨௩.யி. சங்.ச.ச. ௨௨ ஏசா.௩.௧. (௩௧) க.சா.மு.௨.௨ க.சா.மு.ச.அ. எரே.ச.யி.கூ. (௩௨) ஏசா.௧.யி. (௩௩) சங்.டு.அ.ச. சங்.ாச.யி.கூ. (௩௪) யோபு.யி.ச.யி.எ. எரே.௨.௨.௨. ஒசி.யி.கூ.யி.உ ரோ.௨.௩. (௩௫) சங்.கூ.ச. ரோ.யி.உ.யி.க. எபி.யி.கூ.யி. உ.பே.தூரு. ௨௬ (௩௬) சங்.ா.கூ.யி.ச. சங்.ா.கூ.ச.டு. யோவே.௨.யி.ச. க.இரா.யி.ச.யி. உ.இரா.கூ.அ. உ.இரா.யி.ச.௨௬. (௩௭) நியா. ௧.யி.ச. எரே.௨.௨.அ. (௩௮) சங்.ா.உ.௨.எ. ஏசா.ச.க.ச. ஏசா.ச.டு.யி.அ.௨.௨. க.சா.மு.௨.ச. யோபு.டு.யி.அ. ஒசி.கூ. ௧. (௪௦) ஆதி.யி.ச.௨.ச. யாந்.கூ.அ. (௪௧) ஏசா.௨.எ.க. ஏசா.௧.௨.ச. நாகூ.௧.௨. (௪௨) எரே.ச.கூ.யி. யோபு.யி.கூ.௨.ச. புல.௨.டு. (௪௩) ரோ.யி.யி. வெளி.௧.யி. வெளி.யி.கூ.௨. சங்.அ.டு.க. (௪௪) அநி.கூ.க. எசே.௧.ச.யி.ச. (௪௭) லேவி. ௨.அ.டு. நீதி.கூ.௨.௨. ரோ.யி.டு.

காலம் நீடிக்கப்பண்ணுவீர்களென்று சொன்னார். சஅ அந்த நாளிலேதானே யெகோவா மோசக செய்தே நோக்கி, — நீ யொரீகோவுக்கெதிரானமோ வாபுதேசத்திலுள்ள அபாயப் பருவங்களிலிருக்கிற நெபேமலையிடையி, நான் இலரவேல் சந்ததியாருக்குச் சதந்தரமாயளிக்கும் காணுந்தேசத்தினைத் தைப்பார்த்து, — சீன் வனந்தரத்திலுள்ள காதே டூரிவே மேரிபாவின் சலசமீபத்தில் நீங்கள் இலரவேல் சந்ததியாருக்குள்ளே என்னைக்கணம் பண்ணாமல், எனக்குவிரோதமாய்க்குற்றஞ்செய்து தபடியினாலே, — உன் சகோதரானிய ஆரோன் ஓர் என்னும் மலையிலேமரித்துத் தன்சனங்களுடனேசேர்ந்ததுபோல், நீயும் ஏறிப்போகும் மலையிலேமரித்து உன் சனங்களுடன் சேருவாய். — இடநான் இலரவேல் சந்ததியாருக்கு ஆளிக்கூந்தே சத்திலே நீ பிரவேசிக்கமாட்டாய்; ஆனாலும் உனக்கெதிர்ப்படும் தேசத்தை நீ காண்பாயென்றார்.

கூ. அதிகாரம்.

க. தேவமகத்துவத்தைவாணித்தல்: சு. இலரவேலின் பன்னிருகோத்திரத்தைக்குறித்து மோசே தீர்க்கதரிசனஞ்சொல்லல்.

தேவ இலுடைய தாசனாகிய மோசே தான்மரிப்பதற்கு முன்னே இலரவேல் சந்ததியாருக்குச் செய்த ஆசீர்வாதமாவது: — யெகோவா சீனயினின்றுதோன்றிச் சேயீரினின்று அவர்களுக்கு உதயமானார்; பாரன் மலையினின்று பிரகாசித்தார், பதினாயிரம் பரிசுத்தவான்களுடன்வந்தார்; அவருடைய வலக்கரத்தினின்றும் அக்கினியமான ஒருநியாயப் பிரமாணமும் அவர்களுக்காகத்தோன்றியிருந்தது. — அவர் அந்தச் சனங்களை நேசித்தாரே; அவருடையபரிசுத்தவான்கள் சகலரும் உமதுகையிலிருக்கிறார்கள்: அவர்கள் உமது பாத்திற்பணிந்து; உம்முடைய வசனங்களைக் கிரகித்துக் கொள்ளுகிறார்களென்றான். — ச மோசே, யாக்கோபின்சபைக்குச் சதந்தரமாயிருக்கும்பொருட்டு, ஒரு நியாயப்பிரமாணத்தை நமக்குவித்தான். — சனங்களின் தலைவரும் இலரவேல் கோத்திரத்தாரும் கூட்டக் கூடியனபொழுது யெசூரன் இராசாவாயிருந்தான்.

சு ருபேன் மரிக்காமற்சீவித்திருப்பான்; அவன் சனம்அற்பமாயிராது. — மேலும்பூதாவைக்குறித்து, யெகோவாவே, நீர்யூதாவின் சத்தத்தைக்கேட்டு, அவன் தன் சனத்தோடே திரும்பச்சேரும்படிபண்ணும்: அவனுடையகைவலிமைபெறக்கடவது, அவனுக்குச்சகாயராகி, அவனுடைய சத்தருக்களினின்றும் அவனை விடுவிப்பீராக

வென்றான். — லேவியைக்குறித்து, உம்முடைய நியாயங்களை யாக்கோபுக்கும், உம்முடைய நியாயப்பிரமாணத்தை இலரவேலருக்கும்போதித்து, உமது சந்நிதானத்திலே தூபவருக்கத்தையும், உமது வேதிகையின்மேல் சருவாங்க தகனபலிகளையுக்கொடுத்திருப்பவர்கள், — உம்முடைய வாக்கைச் சிந்தித்துக்கொண்டு, உமதுஉடன்படிக்கைக்குக்காத்திருப்பார்களாதலால்நான் அவனைப்பாரேனென்று, தன் பிதாவையும் மாதாவையுங்குறித்துச்சொல்லித் தன் சகோதரரை நோக்காமலும், தன்பிள்ளைகளை அறியாமலுமிருந்தவனும், — நீர் மாசா என்னுமிடத்தில் பரிட்சித்து, மேரிபாவின் சலசமீபத்தில்விரோதித்தவனுமாகிய உமது பரிசுத்தவானிடத்தில்உம்முடைய தூமம் ஊரீய் என்பவைகள் தரித்திருக்கக்கடவன. — யெகோவாவே, அவனுடைய சம்பத்தை ஆசீர்வதித்து, அவனுடைய கைக்கிரியையின்மேற் பிரியமாயிருப்பீராக: அவனைப்பகைத்து அவனுக்கு விரோதமா யெழும்புகிறவர்கள் திரும்ப எழும்பாதபடி, அவர்களுடைய இடுப்புக்களைநொருக்கிவிடுமென்றான். — பேன்யாமீனைக்குறித்து, யெகோவாவாவுக்குப்பிரியமானவன், அவர் சமீபத்தில்விகினியின்றிவசித்திருப்பான்; அவர் சமஸ்ததினமும்அவனைத்தாங்கிக்கொண்டு, அவனுடையஎல்லைகளுக்கள்ளே வாசமாயிருப்பாரென்றான். — யோசேப்பைக்குறித்து, ஆகாயத்திலுள்ள அருமையானவைகளும், பனியும், தாழ்வாயிருக்கும் ஆழியும், — சூரியன் பக்குவப்படுத்தும் உத்தம பலன்களும், மாசத்தோறும்பக்குவப்படும் உத்தம பொருள்களும், — புராதன மலைகளின் உத்தம பயிற்சார்த்தங்களும், நித்தியகுன்றுகளின் அருமையானபலன்களும், — நிலத்திலுள்ள உத்தம பொருள்களும், அதின் பரிபூரணமுமாகிய இவைகளைக்கொண்டு அவனுடையதேசம் யெகோவாவினாலே ஆசீர்வதிக்கப்படுவதாக: முட்செடியில்வசித்தவருடையதயவு, தன் சகோதரினின்றும் பிரிக்கப்பட்ட யோசேப்பின் கிரசின்மேலும் உச்சியின்மேலும்வருவதாக. — அவனுடையமேன்மை அவனுடையதலையீற்றுக்காணியின் மேன்மையைப்போலிருக்கும், அவன் காண்டாமிருக்கக்கொம்புகளைப்போன்ற எப்ராயீயின் பதினாயிரஞ்சேனைகளும், மனூஷேயின் ஆயிரஞ்சேனைகளுமாகிய தன் கொம்புகளினாலே சனங்களைஒருமிக்கமுட்டிப் பூமியினெல்லுலகன் வரைக்கும் தூரத்துவான். — செபுலோனைக் குறித்து, செபுலயலோன் நீ போகையிலும், ஈஷ்கார் கூடாரத்தி

(சஅ) எண்.உஎ.யெ.யெ. (சக) எண்.கக.சஎ.சஅ. (இய) எண்.உய.யெ.யெ.யெ. எண்.உஎ.யெ. (இக) எண்.கக.கக. (இஉ) எண்.உஎ.யெ. அதி.கச.ச. — (கக) அதி. க. ஆதி.சக.உஅ. (உ) யாத்.யெ.யெ.யெ. அபக.கக. சங்.சஅ.யெ. தானி.எ.யெ. கலா.க.யெ. எபி.உ.உ. வெளி.இ.யெ. வெளி.க.யெ. (க) யாத்.யெ.இ. சங்.சஎ.ச. ஒசி.யெ.க. மல்.க. உ.சாமு.உ.க. சங்.இய.இ. ஓத்.யெ.க. அப.உ.உ.க. நீதி.உ.க. (ச) யோவா.க.யெ. சங்.யெ.கா.யெ. (இ) நியா.க.உ. அதி.க.உ.யெ. (எ) ஆதி.சக.அ. சங்.ாசக.இ. (அ) லேவி.யெ. எசேக்.சச.உ.உ.உ. மல்.உ.எ. யாத்.க.யெ. க.சாமு.உ.உ. லேவி.க.க.யெ. சங்.இ.க.யெ. (க) ஆதி.உ.க.க. க.நாளா.யெ.யெ. யோபு.க.எ.உ. யாத்.க.உ. உ.உ.எ.யெ. எரே.யெ.யெ. மல்.உ.இ.க. (ய) யாத்.உ.யெ. யாத்.யெ.எ. எண்.உ.யெ. சங்.அ.எ. (யெ) உ.சாமு. உ.உ.க. சங்.உ.யெ. (யெ) ஆதி.உ.எ.உ. (யெ) ஆதி.சக.உ.க. அபக.க.க. (யெ) ஆதி.சக.உ.இ. யாத்.க.உ.ஆதி.சக.உ.க. (யெ) க.நாளா.இ.க. எண்.உ.க.உ. சங்.க.உ. க.இரா.உ.உ.யெ. சங்.சச.இ. ஆதி.சஅ.யெ. (யெ) ஆதி.சக.யெ.யெ.யெ.

யக லுங் கனிகூர்ந்திருப்பீர்களாக.—அவர்கள் சனங்களை மலையினிடத்திற்சேர்த்து, நீதியின்பலிகளையிவொர்கள்: சமுத்திரத்திலுள்ள சம்பூரணத்தையும், மண்ணுக்குள்ளே மறைந்திருக்கிறபொருள்களையும், அனுபவிப்பார்கள் என்றான்.—காத்தைக்குறித்து, காத்துக்குவிஸ்தாரஸ்தானத்தைக் கொடுக்கிறவா துதிக்கப்படத்தக்கவர்: அவன் சிங்கத்தைப்போலிருந்து, புயத்தையும் உக உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.—அவன் தனக்காகமுதற்பாகத்தைப்பார்த்தான், அங்கேநியாயப்பிரமாணி தனக்குக் கொடுத்தபாகத்தில் ஸிலைகொண்டிருந்தான்; ஆயினும் அவன் சனங்களுக்குமுன்னணியாய்நடந்து, மற்ற இலரவேலருடனேகூட யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பையும், அவருடைய தண்டனையையும் நட உடடப்பிப்பான் என்றான்.—நாளைக்குறித்து, நாளை ஒரு சிங்கக்குட்டி: அவன் பாஷானினின்றும் உக பாய்வான் என்றான்.—நப்தாலியைக்குறித்து, நப்தாலியே தயவினாலே, திருத்தியடைந்து, யெகோவாவுடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருக்கிறான்: நீ மேற்றிசையையுந் தென்றிசையை உசயும் சந்தந்தரித்துக்கொள்ளின்றான்.—ஆவேஷைக்குறித்து, ஆவேஷ சந்ததிமுலமாக வாழ்வடைந்து தன் சகோதரருக்குள்ளே அங்கிகரிக்கப்பட்டவனாகி, எண்ணெயிலே தன் பாதத்தைத்தோய்க்கக்கூடவன்.—இரும்புந் தாம்பிரமும் உன் பாதரசைவின்னீழிருக்கும், உன் நாள் எப்படியோ அப்படியே உன் வல்லமையுமிருக்குமென்றான்.—உனக்குச்சகாயமாய் வானங்களின்மேலும், தமது மாட்சிமையோடும், ஆகாசமண்டலங்களின்மேலும் எறிவருகிறயெரூனுடைய தேவனைப் உபோல் ஒருவருமில்லை.—அனுகி தேவனே உனது அடைக்கலஸ்தானம், நித்தியபுயங்கள் உனக்குக் கீழிருக்கின்றன: அவர் உனக்குமுன்னின்றும் சத்துருக்களைத்தாரத்தி, அவர்களை அழிக்கும்படி கட்டினாயிடுவார்.—அப்பொழுது இலரவேல் வாழ்வடைந்து வசித்திருப்பான்: யாக்கோபின் ஊற்றானது தானியமுந் திராட்சசமுமுள்ளதே சத்திலேயிருக்கும்; அவருடையவானமும் பனியைப்பெய்யும்.—ஆ! இலரவேலே, நீவாழ்வடையவன்: உன்னைப்போன்றவன்யாவன், உனக்குச்சகாயஞ்செய்யுங்கேடகமும், உனக்கு மகிமைபொருந்திய கட்கமுமாகிருக்கிற யெகோவாவால் இராட்சிக்கப்பட்டசனம்! உன்சத்துருக்கள் உனக்குவசமாயிருப்பார்கள்; அவர்களுடைய உயர்ந்தஸ்தானங்களில் மிதிப்பாய்வன்றான்.

௩௪. அதிகாரம்.

க. மோசே தேசத்தைப்பார்த்தல்: டி. அவன்மரித்தல்:

தல்: க. யோசவா அவனுத்தியோகத்தைப் பெறல்: டி. மோசேயைப்புகழ்தல்.

பின்பு மோசே மோவாபின் சமபூயியைவிட்டு யெரீகோவுக்கெதிரான நேபோ மலையிலுள்ள பிஸ்காவின் உச்சியில் ஏறினான். அப்பொழுது யெகோவா தாண்மட்டுமுள்ள கிலியாத்தேசமனைத்தையும்,—நப்தாலிதேசமனைத்தையும், எப்ராயீம் மனூஷே என்பவர்களுடைய தேசத்தையும் கடைசிச்சமுத்திரம் வரைக்குமுள்ள யூதாதேசமனைத்தையும்,—தென்புறத்தையும், பேரீந்துகளின் நகரமுதற்கொண்டு சோவார்வரைக்குமுள்ளயெரீகோபள்ளமென்னும் சமபூயியையும் அவனுக்குக்காண்பித்தார்.—பின்னும் யெகோவா அவனைநோக்கி, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்பவர்களுடைய சந்ததிக்கு அளிக்கும்படிநான் ஆணையிட்டதேசம் இதுவே: இதை உன் கண்காணப்பண்ணினேன், ஆனாலும் நீ அங்கேகடந்துபோகவிடேனென்றார்.

அதினால் யெகோவா வின்தாசனுகியமோசேமோவாபுதேசத்திலுள்ள அவ்விடத்திலே யெகோவாவுடையவாக்கின்படி மரித்தான்.—பின்புமோவாபுதேசத்திலுள்ளபேத்பேயோருக்கெதிரான தாழ்ந்தபூமியில் அவனை அடக்கம்பண்ணினார்: இந்நாளவரைக்கும் ஒருவனும் அவனுடைய பிரேதவறையை யறியவில்லை.—மோசேமரிக்கிறபொழுது அவனுக்கு தூற்றிருபதுவயது: அவன் கண்ணிருளடையவுமில்லை, அவன்பெலன்குறையவுமில்லை.—இலரவேல்சந்ததியார் மோசேக்காக மோவாபின் சமபூயியிலே முப்பது நாள்வரைக்கும் அழுதுகொண்டிருந்தார்கள்: அப்படிமோசேக்காக அழுதுபுலம்பினநாட்கள் முடிந்தன.

மோசே தூளின்புத்திரனாகிய யோசவாவின்மேலேதன் கைகளைவைத்தபூயினாலே, யோசவா ஞானத்தின் ஆவியிடைப் பூரணப்பட்டான்: இலரவேல்சந்ததியார் அவனுக்குக் கீழமைந்து, யெகோவா மோசேக்குக்கட்டினையிட்டபடியேசெய்தார்கள்.

யெகோவா முகமுக்கமாயறிந்து, எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய சமஸ்தபணிவிடைக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்துக்குஞ்செய்யும்படி அனுப்பிய மோசேசெய்த அடையாளங்களும் ஆச்சரியமான கிரியைகளும்,—இலரவேலர் சகலருக்கும் பிரத்தியயட்சமாக அவன்காண்பித்த வல்லமையான கரமும், அவன்செய்த மகாபயங்கரமான செய்கைகளும் மாகிய இவைகளிலே,—மோசேயைப்போல உலும் தீர்க்கநரிசி இலரவேலருக்குள்ளே பின்பு தோன்றவில்லை.

(யக) ஏசா.உக. சங்.ச.டி. (உய) யோச.யக.யி, (உக) எண்.கஉ.யக, யோச.ச.யஉ. (உஉ) யோச.யக.சஎ. நியா. யஅ.உஎ. (உக) ஆதி.சக.உக. (உச) ஆதி.சக.உய. யோபு.உக.க. (உடு) அதி.அ.க. (உஉ) யாத்.யடு.யஉ. சங்.அச. அ. ஏரே.ய.ச. அதி.கஉ.யடு. அபக.க.அ. (உஎ) சங்.கய.க. (உஅ) எண்.உக.க. அதி.அ.எ.அ. ஆதி.உஎ.உஅ. (உக) சங்.சச.யடு. உசாமு.எ.உக. சங்.யயடு.க.ய.க. உசாமு.உஉ.சடு. சங்.யஅ.சச. அதி.கஉ.யக.—(௩௪. அதி. க.) எண்.௩௩.சஎ. அதி.கஉ.சக. ஆதி.யச.யச. (௩) நியா.க.யக. உ.நாளா.உஅ.யடு. (ச) ஆதி.யஉ.எ. ஆதி.உச.க. ஆதி. உஅ.யக. அதி.கஉ.டிஉ (டி) யாத்.கஉ.டிக. யோச.க.க.உ. (எ) ஆதி.உஎ.க. யோச.யச.ய.யக. (அ) ஆதி.டி.ய.க.ய. எண்.உய.உக. (௩) ஏசா.யக.உ. தானி.ச.க. எண்.உஎ.யஅ.உக. (ய) அதி.ச.௩௪. (யஉ) யாத்.௩௩.யக. எண்.யஉ.ச.அ.

யோசுவாவின் புத்தகம்.

க. அதிகாரம்.

க. யெகோவா யோசுவாவுக்குக் கட்டளையிடல்: யெகோவா சனங்களுக்குக் கட்டளையிடல்: யெசு. சனங்கள் யோசுவாவுக்கு வாக்குக் கொடுத்தல்.

யெகோவாவின் தாசனாகிய மோசேமரித்த பின்பு, யெகோவா மோசேயின் பரிசாரகனும், தூனின் புத்திரனுமான யோசுவாவை உரைக்கி,—என்னுடையதாசனாகிய மோசேமரித்தான்; இப்பொழுதுநீயும், இந்தச்சனங்களெல்லாரும், எழுந்து இந்தயோர்தானைக்கடந்து, இவரவேல் சந்தியாருக்குநான் அளித்ததேசத்துக்குப் போங்கள்.—நான்மோசேக்குச்சொன்னபடி, உங்கள் உள்ளங்காற்படும் ஸ்தானமெல்லாவற்றையும் உங்களுக்கு அளித்தேன்.—வனமும் இந்தவிபானேனுந்தொடங்கி, எத்தியருடையதேசமுழுவதும் உட்பட, பெரியநதியாகிய பிரதவரைக்கும், சூரியன் அஸ்தமிக்கிற திசையிலுள்ள பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.—உன் ஆயுள்நாட்களில் ஒருவனும் உன் னோடதிர்நிற்கமுடியாது: நான்மோசேபட்சத்திலிருந்தபிரகாரம் உன்பட்சத்திலுயிருப்பேன், நான் உன்னைப்பிரியவும் உன்னைக்கைவிடவுமாட்டேன்.—திடங்கொண்டு தைரியமாயிரு: நான் இந்தச்சனங்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டிக்கொடுத்ததேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.—என்னுடையதாசனாகிய மோசே உனக்குக்கட்டளையிட்ட சமஸ்த நியாயப்பிரமாணத்தின்படிக்குஞ்செய்யச்சாவதானமாயிருப்பதற்குமாத்திரம் திடங்கொண்டு தைரியமாயிரு. நீ போகுமிடமெங்கும் விவேகியாகநடக்கும்பொருட்டு, அதைவிட்டுவெலப்புறம் இடப்புறம் விலகாதிருப்பாயாக.—இந்த நியாயப்பிரமாணபுத்தகம் உன்வாயைவிட்டு நீங்காதிருப்பதாக, அதில் எழுதியிருக்கிற யாவற்றின்படிக்குஞ்செய்யச்சாவதானமாக இருக்கும்பொருட்டு, இரவும் பகலும் அதைச்சிந்தித்துக்கொண்டிருப்பாயாக: அதிலே நீ உன்வழியை அனுசுலப்படுத்திவிவேகியாக நடந்துகொள்வாய்.—நான் உனக்குக்கட்டளையிடவில்லையா: திடங்கொண்டு தைரியமாயிரு; நீபோகுமிடமெங்கும் உன் தேவனாகிய யெகோவா உன்னோடிருப்பதினாலேபயப்படாமலுந் திகையாமலுயிரு என்றார்.

யெகோவா யோசுவா சனங்களின் அதிபதி

களைநோக்கி,—நீங்கள் பானயமெங்குஞ்சென்று யெசு சனங்களைப்பார்த்து, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச்சுதந்தரமாக அளித்த தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாள்களுக்குள்ளே இந்த யோர்தானைக்கடந்துபோவீர்கள்; ஆகையால் உங்களுக்குப்போசனபதார்த்தங்களை ஆயத்தப்படுத்துங்கொண்டு சொல்லச்சொன்னான்.—பின்பு யோசுவா ரூபேனியரையும், காத்தியரையும், மனாஷேயின் பாதிக்கோத்திரத்தாரையும்நோக்கி,—யெசு கோவாவின் தாசனாகிய மோசே உங்களைப்பார்த்து, உங்கள் தேவனாகிய யெகோவா உங்களை இளைப்பாறப்பண்ணி, உங்களுக்கு இந்தத்தேசத்தை யளித்தாரென்று சொல்லியவாக்கை நினைந்து,—உங்கள் ஸ்திரிகளும், பிள்ளைகளும், யெசு மிருகசேவன்களும், மோசே யோர்தானைக் கிப்புறத்தில் உங்களுக்கு அளித்த தேசத்திலிருக்கும் படிவிடுங்கள்; உங்களிற் பரக்கிரமசாலிகளாகிய சமஸ்தவீரரும், உங்கள் சகோதரருக்குமுன்பாக யுத்தசன்னத்தாராகப்போய்,—யெகோவா யெசு உங்களைப்போல உங்கள்சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும், தங்களுக்கு உங்கள் தேவனாகிய யெகோவா அளித்ததேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும் அவர்களுக்குதவிசெய்யவேண்டும்: பின்புநீங்களெயெகோவாவின் தாசனாகிய மோசே யோர்தானைக்கிப்புறத்திலே சூரியனுதிக்கிற திசைக்குநேராக உங்களுக்கு அளித்த சுதந்தரமான தேசத்திற்குத்திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாகவென்றான்.

அதற்குத்தரமாக அவர்கள் யோசுவாவைநோக்கி யெசு நீர் எங்களுக்குக்கட்டளையிடுகிற யாவற்றையுஞ்செய்வோம், நீர் எங்களை அனுப்புமிடமெங்கேயோ அங்கே போவோம்.—எல்லாவற்றிலும் யெசு நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்தபோலவே உமக்குஞ்செவிகொடுப்போம்: உம்முடைய தேவனாகிய யெகோவா மோசேயோடிருந்தபிரகாரம் உம்மோடுமிருப்பதுமாத்திரம் வேண்டும்.—நீர் எங்களுக்கு விதிக்கிற சமஸ்தவாக் யெசு குங்களுக்கு செவிகொடாமல், உம்முடைய கட்டளையை மீறிநடப்பவனெவனோ, அவன் கொலை செய்யப்படக்கடவன்: எப்படியும் நீர் திடங்கொண்டு தைரியமாயிருப்பீர்களாகவென்றார்.

(க. அதி. க.) யாத்.உச.யெசு. (உ) உபா.கச.டு. (க) உபா.யெசு.உச. (ச) ஆதி.யெசு.யெசு. எண்.கச.க—யெ. (டு) உபா. எ.உச. யாத்.க.யெ. உபா.கச.அ.உசு. அதி.க.எ. ஏசா.சக.க.டு. உபா.கச.க.அ. எபி.யெசு. (சு) உபா.கச.எ.உசு. (எ) எண்.உஎ.உசு. உபா.கச.எ. உபா.டு.கஉ. உபா.உய.யெசு.உபா.உசு.க. (அ) உபா.யெ.யெசு.யெசு.க.உ. (க) உபா. கச.எ.அ.உசு.சங்.உஎ.க. ஏரே.க.உ. (யெ) அதி.க.உ. (யெ) எண்.கஉ.உய—உஅ. (யெ) யாத்.யெசு.யெசு. (யெ) அதி.உஉ.ச. (யெ) க.சாமு.உய.யெசு. க.இரா.க.எ.

உ. அதிகாரம்.

க. தேசத்தை வேவுபார்ப்பதற்குச் சீத்தீயினின் றும் இருவரையனுப்பல் இராகாப்பென்னும் வேசைஅவர்களை மறைத்துவைத்தல்: அ. வேவு காரரோடும் இராகாப் உடன்படிக்கை செய்து கொள்ளல்: உக. வேவுகாரர் திரும்பிவந்துசமா சாரத்தெரிவித்தல்.

அரினினிப்புத்திராகைய யோசுவாவேவுகாரர் இரு வரைநோக்கி, நீங்கள்போய்த் தேசத்தையும் வி சேஷமாக யெரீகோவையும்பார்த்து வாருங்க னென்றுசொல்லிச் சீத்தீயிலிருந்து இரகசியமாக அனுப்ப, அவர்கள்போய் இராகாப்பென்றுபெ யர்கொண்ட ஒரு வேசைவீட்டிற் பிரவேசித்து, உ அங்கே இராத்தங்கினூர்கள்.-யெரீகோவின் இரா சாவுக்கு இந்தேசத்தை வேவுபார்க்கும்படி இல ரவேல் சந்தியாரிற்சிலர் இன்றிரவு இங்கேவந் திருக்கிறார்களென்று சொல்லப்பட்டது.-உட னையெரீகோவின் இராசாஇராகாப்பினிடத்தில் ஆனனுப்பி, உன்னிடத்தில்வந்து உன் வீட்டில் பிரவேசித்த மனிதரை வெளியேவரவிடு: தேசத் தையெல்லாஞ் சுற்றிப்பார்க்கவந்தார்களேயென் று சொல்லுவித்தான்.-அந்தஸ்திரி அவ்விரண்டு மனிதரையும் ஒளித்திருக்கச்செய்து, என்னிடத் திற் சிலமனிதர்கள்வந்திருந்தது மெய், அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ எனக்குத்தெரியாது.- அவர்கள் நகரவாசல் அடைக்கிறநேரத்தில் இ ருட்டிலேபுறப்பட்டுப்போய்விட்டார்கள்: எங் கேபோனார்களோ நான் அறியேன்: அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம்; சீக்கிரமாய் அவர்களைப் பின்தொடருங்கனென்றான்.-அவள் அவர்களை வீட்டின்மேலேறப்பண்ணி, அங்கேபரப்பபட்ட சணற்கம்புகளுக்குள்ளே மறைவாயிருக்கச் செய்தான்.-அந்த மனிதர்கள் யோர்தானுக்குப் போகிறவழியில் ஆற்றிலறங்குகிறதிறைகன்மட் டும் அவர்களைப்பின்தொடர்ந்தார்கள்: அவர்க ளைப்பின்தொடர்பவர்கள் புறப்பட்டமாத்திரத் தில் வாசல் அடைக்கப்பட்டது. அ அவர்கள் படுக்குமுன் அவன் வீட்டின்மேலே க றி அவர்களிடத்திற்போய்,-அவர்களை நோக்கி, யெகோவா இந்தத்தேசத்தை உங்களுக்களித் தாரென்பது எனக்குத்தெரியும், உங்கள் மூலமா கத்திகில் எங்களைப்பிடித்தது, உங்களை நினைந்து இத்தேசத்தார் யாவருங்கரைந்துபோகிறார்கள்.- ல நீங்கள் எகிப்தினின்றும் புறப்பட்டபொழுது யெகோவா உங்களுக்குமுன்பாகச் செங்கட லின் சலத்தை வற்றப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்குப்புறத்திலிருந்த எமோரியரின் இ ராசாக்களாகிய சீகோன் ஒரு என்கின்ற இரு வரையும் அழித்ததையும் கேள்விப்பட்டோம்.- லக கேள்விப்பட்டமாத்திரத்தில் எங்கள் மனங்க ரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று: யெகோவா

வாகிய உங்கள் தேவன்மேலே வானத்திற்குங் கீழே பூமிக்குந் தேவனாயிருக்கிறார்.-நான் உஉ உங்களுக்குத்தயவுசெய்தபடியினாலே, நீங்களும் என்பிதாவின் குடும்பத்திற்குத் தயவுசெய்வோ மென்று யெகோவாவைக்கொண்டு ஆணை யிட்டு,-என் பிதாவையும், என் மாதாவையும், லக என்சகோதரரையும், என் சகோதரிகளையும், அ வர்களுக்குண்டான யாவையும், உயிரோடே விட்டு, எங்கள் சேவனைமரணத்தினின்றும்விடுவிக் கும்படி எனக்கு நீங்கள் நிச்சயமான அடையா ளத்தைத் தரவேண்டுமென்றான்.-அப்பொழுது யச அந்தமனிதர் அவனைநோக்கி, நீங்கள் எங்கள் கா ரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால், எங்கள் சே வனை உங்கள் சேவனுக்கீடாகும். யெகோவா எங்களுக்கு இந்தத்தேசத்தை அளிக்கும்பொழு து நாங்கள் தயவுஞ் சத்தியமுமுள்ளவர்களாய் உன்னை நடத்துவோமென்றார்கள்.-அவளுடைய யிடு வீடுகரத்தின் மதிலோரத்திலிருந்தது: அவன் ம திலின்மீதேவாசமாயிருந்தபடியினாலே, கயிற்றிற் பலகணியின் வழியாக அவர்களை இறக்கிவிடுகி ர்பொழுது அவர்களைநோக்கி,-உங்களைத்தொ யச டர்பவர்கள் உங்களைக்காணாதபடிக்கு நீங்கள் ம லையிலேபோய் அவர்கள் திரும்பிவருகிறவரைக் கும் அங்கே மூன்று நாளைவும் ஒளித்திருந்து, பின்பு உங்கள் வழியேபோங்கனென்றான்.-அப் பொழுது அந்தமனிதர் அவனைநோக்கி, கேள், நாங்களிந்தத்தேசத்திற் பிரவேசிக்கும்பொழுது,- நீ இந்தச்சிவப்புநற்கயிற்றை எங்களை இறக்கி யஅ விட்ட பலகணியிலேகட்டி, உன் பிதாவையும், உன்மாதாவையும், உன் சகோதரரையும், உன்பி தாவின் குடும்பத்தாரைவரையும், உன்விட்டி லே சேர்த்துக்கொண்டிருக்கக்கடவாய், இல்லா விட்டால் உனக்கிட்ட ஆணை நிலைபெருது.-மே லக லும் உன் வீட்டுவாசலிலிருந்து வெளியே புறப் படுவனெவனோ அவனுடைய இரத்தப்பழி அ வன் தலையின்மேலே இருக்கும், எங்கள்மேற் குற்றமில்லை: உன்னுடன்கூட வீட்டிலிருப்ப வர்களுக்குள்ளே ஒருவன்மேற் கைபட்டால், அ வனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின்மேலி ருக்கும்.-அன்றியும் நீ எங்கள்காரியத்தைவெளிப் உய படுத்தினால் நீ எங்களிடத்தில் வாங்கிக்கொண் ட ஆணைக்கு நீங்கலாயிருப்போமென்றார்கள்.- அத்தகவன் உங்களவாக்குகளின்படியே ஆகட்டு உச மென்றுசொல்லி, அவர்களை அனுப்பிவிட்டான், அவர்கள்போய் விட்டார்கள்: பின்பு அந்தச்சி வப்புக்கயிற்றைப் பலகணியிற் கட்டினான்.-அ உஉ வர்கள்போய் மலையிலேசேர்ந்து, தங்களைத்தொ டர்ந்தவர்கள் திரும்பிவருமளவும், மூன்றுநாள் அங்கேதங்கியிருந்தார்கள்:தொடர்ந்தவர்கள்வழி களிலெங்கும்அவர்களைத்தேடியும் கண்டுபிடிக்க வில்லை.

அவ்விரவருந் திரும்பி மலையிலிருந்திறங்கி, உக

(உ.அதி.க.) எண்.உடு.க. எபி.யெ.க.க. யா.உ.உ.உ. மத்.க.டு.(உ)சங்.ா.உ.எ.க. நீதி.உ.க.க.யி.(க)ஆதி.க.டு.டு. உபா. உ.உ.டு. யாத்.யிடு.யெ.(ய)யாத்.யெ.உ.க. எண்.உ.க.உ.ச.க.ச.க.டு. (யக)யாத்.யிடு.யெ.யச. அதி.டு.க. அதி.எ.டு. ஏசா. யெ.எ. உபா.ச.க.க.(யச)நியா.க.உ.ச. மத்.டு.எ.(யி)அப்.க.உ.டு.(யஅ)யாத்.உ.யி.எ. அதி.சு.உ.க.(யக)மத்.உ.எ.உ.டு.

ஆற்றைக்கடந்து, தூளின்புத்திரனாகிய யோசுவா வின்னிடத்திற் சேர்ந்து, தங்களுக்குச் சம்பவித்த உபயாவையும் அவனுக்குத் தெரிவித்து,—பின்னும் யோசுவாவை நோக்கி, யெகோவா அந்தத்தே சம் முழுவதையும் எங்கள் கையில் ஒப்பித்தார்; எங்கள் நிமித்தம், தேசத்தார் யாவரும் கரைந்து போனார்களென்றார்கள்.

௩. அதிகாரம்.

க. யோசுவா யோர்தான் நதியைச் சேர்தல்: எ. யெகோவா யோசுவாவைத் தைரியப்படுத்தல்: டிச. ஆற்றுகீர் பிரிக்கப்பட்டல்.

அதிகாரமாயிலே யோசுவா எழுந்திருந்தபின்பு; அவனும் இலரவேல் சந்ததியாரனைவருஞ் சீத்தீ மிலிருந்து புறப்பட்டு, யோர்தான் வரைக்குஞ் சென்று, அதைக்கடந்துபோகாமல் அங்கேதங்கி ளார்கள்.—மூன்றுநாள் சென்றபின்பு அதிபதிக ள்கள் பாளையமெங்கும்போய்,—சனங்களை நோக்கி, உங்கள் தேவனாகிய யெகோவாவினுடன்படிக்கைப்பெட்டியையும், லேவிய ஆசாரியர் அதைச்சமக்கிறதையுங்கண்டவுடனே நீங்களும் புறப்பட்டு அதற்குப்பின் செல்லுங்கள்.— உங்களுக்கும் அதற்கும் இடையில் இரண்டாயிர முழுமளவுதரமிருக்கவேண்டும்: இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும், இந்தவழியாலே போகவில்லையே, ஆகையால் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு அதற்குச்சமீபமாய் வராதிருப்பீர்களாகவென்று சொல்லிக் கட்டளையிட்டார்கள்.—யோசுவா சனங்களை நோக்கி, நாளைக்கு யெகோவா உங்களுக்குள் அற்புதங்களைச் செய்வார், ஆகையால் உங்களைப்பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்களைன்றான்.—பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி, நீங்கள் உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு, சனங்களுக்கு முன்னே நடந்துபோக்கொன்று சொல்லல், அவர்கள் உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு சனங்களுக்கு முன்னே நடந்துபோனார்கள்.

எ. பின்பு யெகோவா யோசுவாவை நோக்கி, நான் மோசேயோடிருந்ததுபோல், உன் னோடுமிருக்கிறேனென்பதை இலரவேலர் எல்லாருமறியும்படிக்கு, இன்று அவர்கள் பார்வையில் உன்னை மகிமைப்படுத்துவேன்.—ஆகையால் உடன்படிக்கைப்பெட்டியைச்சமக்கிற ஆசாரியர்களைப்பார்த்து, நீங்கள் யோர்தானின் சலத்தருகே சேர்ந்தபொழுது அந்த யோர்தானில் நிலிலுங்களைன்று கட்டளையிடுவாயென்றார்.

க. யோசுவா இலரவேல் சந்தியாரை நோக்கி, நீங்களின்கேவந்து உங்கள் தேவனாகிய யெகோவாவின்வாக்குகளைக்கேளுங்களைன்றான்.—பின்னும் யோசுவா, பாருங்கள், பூமண்டலமுழுவதற்

கும் ஆண்டவராயிருப்பவருடைய உடன்படிக்கைப்பெட்டி உங்களுக்கு முன்பாக யோர்தானிலே கடந்துபோகின்றது.—ஆகையால் இலரவேல்கோத்திரங்களில் ஒவ்வொருகோத்திரத்திற்கொவ்வொருவராகப் பன்னிரண்டுபேரைப்பிரித்தெடுங்கள்.—பூமண்டலம் முழுவதிற்கும் ஆண்டவராகிய யெகோவாவுடைய பெட்டியைச்சமக்கும் ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் சலத்திலேபட்டமாத்திரத்தில், மேலேயிருந்தோடிவருகிற யோர்தானின் சலம் ஓடாமல் ஒருருவியலாகநிற்கும்.—அதினாலே சேவனும் டிச. ன தேவன் உங்களுக்குள்ளிருக்கிறாரென்பதையும், காணவியரையும், எத்தியரையும், ஈவியரையும், பெரீசியரையும், கிர்காஷியரையும், எமோரியரையும், எபுசியரையும் உங்கள் முன்னின்ற தூரத்திவிடுவாரென்பதையும் அறிந்துகொள்வீர்களென்றான்.

சனங்கள் யோர்தானைக்கடக்கும்படி தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள், ஆசாரியர்கள் உடன்படிக்கைப்பெட்டியைச் சனங்களுக்கு முன்பாகச் சமந்தகொண்டார்கள், உடன்படிக்கைப்பெட்டியைச் சமந்தவர்கள் யோர்தான்வரைக்குஞ்சென்றார்கள்.—யோர்தான் நதி அறுப்புக்காலமுழுவதும் தன்கரைகளினமேலே பிரவாகித்துப்பாயும், பெட்டியைச் சமந்தவர்கள் யோர்தான் நதியைச்சேர, பெட்டியைச் சமக்கிற ஆசாரியர்களுடைய கால்கள் சலத்தருகேவைக்கப்பட்டவுடனே,—மேலிருந்து ஓடிவருகிற சலம் நின்று, சார்தானுக்கடுத்த ஆதாமூர்வரைக்கும் கெட்டுநூரமாய் ஒரு அணையாகக்குவித்தது: உப்புக்கடலென்னுஞ் சமபூமியின் கடலுக்கோடிப்போகிற சலம் பிரிந்து, ஓடிப்போயிற்று: அப்பொழுது சனங்கள் யெரிகோவுக்கு எதிரே ஆற்றைக் கடந்துபோனார்கள்.—சமஸ்தசனங்களும் யோர்தானைக்கடந்துதீருமளவும், யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியைச்சமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின்மத்தியில் உலர்ந்ததரையில் உறுதியாய்நிற்க, இலரவேலர் எல்லாரும் உலர்ந்ததரையழியாய்க்கடந்துபோனார்கள்.

ச. அதிகாரம்.

க. யோர்தானினின்றும் பன்னிரண்டு கற்களை எடுத்துக்கொண்டுபோதல், யோர்தானுக்கு அக்கரையிலே அவைகளை ஸ்தாபித்தல்: டிச. சனங்கள் கடந்துபோதல்: டிச. கிவ்காலிலே அந்தப்பன்னிரண்டு கற்களை அடையாளமாக ஸ்தாபித்தல்.

சனங்களெல்லாரும் யோர்தானைக்கடந்துநின்றபொழுது, யெகோவாயோசுவாவை நோக்கி,—நீங்கள் சனங்களில், கோத்திரத்திற்கு ஒவ்வொ

(உச) அதி.சு.உ. அதி.உ.க.ச.ச.—(க. அதி. க.) அதி.உ.க. (உ) அதி.க.ய.யெ. (க) உபா.க.க.உ. (ச) யாத்.யெ. (உ) யாத்.யெ.யெ.யெ.யெ. (க) லேவி.உ.யெ. க.சாமு.யெ. (உ) யோவே.உ.யெ. (ச) எண்.ச.யெ. (எ) அதி.ச.யெ. க.நாளா.உ.க.உ. (அ) அதி.க. (அ) வச.யெ. (ய) மீகா.ச.யெ. சக.ச.யெ. (உ) அதி.ச.உ. (யெ) வச.யெ.யெ. வச.யெ. (யெ) க.சாமு.யெ.உ.ச. உ.இரா.யெ.ச. ஒசி.க.யெ. மத்.யெ.யெ. க.தெச.க.க. யாத்.க.க.உ. (யெ) வச.யெ. க.நாளா.யெ.யெ. எரே.யெ.உ. எரே.ச.க.யெ. அதி.ச.யெ. (யெ) க.இரா.ச.யெ. உபா.க.யெ. ஆதி.யெ.ச. எண்.க.ச.க. (யெ) யாத்.யெ.உ.க.—(ச. அதி. க.) உபா.உ.எ.உ. (உ) அதி.க.யெ.

ருவராகப் பன்னிரண்டுபேரைத்தெரிந்து, அவர்களைப்பார்த்து,—இங்கேயோர்தானின் மத்தியில் ஆசாரியர்களுடையகால்கள் உறுதியாய்நின்ற இடத்திலே பன்னிரண்டுமக்களை எடுத்துக்கொண்டு, அவைகளை உங்களுடைய அக்கரைப்படுத்தி, நீங்கள் இன்றிரவு தங்கும்ஸ்தானத்தில் அவைகளை வைத்துவிடுங்கென்று சொல்லிக்கட்டளை யிடுவாயென்றார்.—அப்பொழுது யோசுவா இலரவேல்சந்ததியாரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஏற்படுத்தப்பட்ட பன்னிரண்டுபேரையும் வரவழைத்தான்.—யோசுவா அவர்களைநோக்கி, நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய யெகோவாவின் பெட்டிக்குமுன்னே கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாகும்பொருட்டு, இலரவேல்சந்ததியாருடைய கோத்திரங்களின் தொகைக்கேற்கீழ்க்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலிலை உங்கள் உங்கள் தோளின்மேலெடுத்துக்கொண்டுபோங்கள்.—வருங்காலத்தில் உங்கள் சந்தியார் இந்தக்கற்களைப்பற்றிய உங்கள் அபிப்பிராயமென்னவென்று கேட்டால்,—நீங்கள் அவர்களைநோக்கி, யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டிக்குமுன் யோர்தானின்சலம்பிரிக்கப்பட்டது; யோர்தானைக்கடந்து போகிற பொழுது யோர்தானின்சலம்பிரிந்துபோயிற்று: அதற்கு இந்தக்கற்கள் இலரவேல்சந்ததியாருக்குள்ளே சதாகாலமும்ராபகக்குறியாக இருக்குமென்றுசொல்லுங்கென்றான்.—யோசுவாகட்டளையிட்டபடி இலரவேல்சந்தியார் செய்தார்கள், யெகோவா யோசுவாவுக்குச்சொல்லிய பிரகாரம் இலரவேல்சந்ததியாருடைய கோத்திரங்களின்தொகைக்கேற்கப் பன்னிரண்டுமக்களை யோர்தானின்மத்தியினின்றும்எடுத்துக்கொண்டு போய், தாங்கள் தங்களை இடத்தில் வைத்துவிட்டார்கள்.—யோசுவாவும், யோர்தானின்மத்தியில் உடன்படிக்கைப்பெட்டியைச்சுமந்த ஆசாரியருடைய கால்கள்நின்ற இடத்தில் பன்னிரண்டுமக்களைநாட்டினான்: அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கேநிற்கின்றன.—மோசே, யோசுவாவுக்குக்கட்டளையிட்டிருந்த யாவற்றிற்குமேற்க, சனங்களுக்குச்சொல்லும்படி யெகோவாயோசுவாவுக்குக் கட்டளையிட்டவைகள் ஒவ்வொன்றும் நிறைவேறுமளவும், ஆசாரியர்பெட்டியைச்சுமந்துகொண்டு யோர்தானின் மத்தியிலேநிற்க, சனங்களுக்கறிதமாய்க்கடந்துபோனார்கள்.—சமஸ்தசனங்களுக்கடந்துநின்றபின்பு, யெகோவாவின்பெட்டியுடன் ஆசாரியர்களுக்குசனங்களின் உசமுக்கத்திற்கடந்துபோனார்கள்.—ருபேன்சந்தியாரும், காத்தந்தியாரும், மனுவேயின் பாதிக்கோத்திரத்தாரும், தங்களுக்குமோசேசொன்னப

டியே ஆயுத்தரித்து, இலரவேலருக்கு முன்பாகக்கடந்தார்கள்.—ஏறக்குறைய நூற்றினூறம் யெகோவாவின்முன்பாகயுத்தஞ்செய்யும்படி யெரீகோவின்சமஸூயிக்குக்கடந்துபோனார்கள்.

அந்நாளிலே யெகோவா யோசுவாவைச்சுமஸ்த இலரவேலருடைய பார்வையிலும்மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்கு அவன் ஆயுள்பரியந்தம் பயந்து நடந்ததுபோல், இவனுக்கும் பயந்து நடந்தார்கள்.—யெகோவா யெகோவாவை நோக்கி,—சாட்சிப்பெட்டியைச்சுமக்கிற ஆசாரியருக்கு யோர்தானினின்றும்கரையேறும்படி கட்டளையிடுவாயகவென்றார்.—யோசுவா ஆசாரியர்களைநோக்கி, நீங்கள் யோர்தானினின்றும் கரையேறுங்கென்று அவர்களுக்குக்கட்டளையிட்டான்.—அப்பொழுது யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர் யோர்தானின்மத்தியினின்றும் ஏறி, தங்கள் உள்ளங்கால்களைத் தூக்கிவைத்துக்கரைசேர்ந்தவுடனே யோர்தானின்சலம் தன்னிடத்திற்குத்திரும்பி, முன்போலத்தன்சரையெய்கும் பிரவாகித்தது.

முதலாம் மாதம் பத்தாந்தினத்தில் சனங்கள் யெகோர்தானினின்றும்கரையேறி, யெரீகோவுக்குக்கீழெல்லையான கில்காலிலே பாளையிறங்கினார்கள்.—அவர்கள் யோர்தானில் எடுத்துக்கொண்டு உய்வந்த பன்னிரண்டுமக்களையும் யோசுவா கில்காலிலேநாட்டி,—பின்பு இலரவேல் சந்ததியாரை உகநோக்கி, வருங்காலத்தில் உங்கள் சந்தியார் தங்கள்பிதாக்களிடத்தில், இந்தக்கற்கென்னவென்றுகேட்டால்,—நீங்கள் உங்கள் சந்தியாருடைய உடனே, இலரவேலர் உலர்ந்த தரைவழியாக இந்த யோர்தானைக்கடந்து வந்தார்கள்.—நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு என்மென்றைக்கும் பயப்படுவதற்கும், பூமியிலுள்ள சகல சனங்களும் யெகோவாவின் கரம்வல்லமையுள்ளதென்று அறிவதற்கும்,—உங்கள் தேவனாகிய யெகோவா செங்கடலின்சலத்தைநாங்கள் கடந்துநீருமளவும்எங்களுக்குமுன்பாக வற்றப்பண்ணினதுபோல், உங்கள் தேவனாகிய யெகோவா யோர்தானின்சலத்தையும்நீங்கள் கடந்து நீருமளவும் உங்களுக்கு முன்பாக வற்றப்பண்ணினாரென்று தெரிவியுங்கென்றான்.

௫. அதிகாரம்.

க. காணியர் பயப்படல்: உ. இலரவேலர் விருத்தசேதனம் பண்ணல்: டி. பத்தகா உற்சவம் ஆசரணசெய்தல்: வி. மன்னாழிந்துபோதல்: யெகோவாவின் சேருபதி யோசுவாவுக்குப் பிரசன்னமாதல்.

யோர்தானின் சலத்தை இலரவேல்சந்தியார் ச

(க) அதி.க.யெ. வச.யெ.உயி. (சு) யாத்.யெ.உச. உபா.சு.உயி. சங்.சச.க. (எ) அதி.க.யெ.யெ. யாத்.யெ.யெ. எண்.யெ.சயி. (யெ) எண்.கெ.உயி.உஎ.உயி. (யச) அதி.க.எ. (யசு) யாத்.உடு.யெ.உஉ. (யஅ) அதி.க.யெ. (யக) அதி.க.உ.உயி. (உய) வச.க. (உச) வச.க. (உஉ) அதி.க.யெ. (உக) க.இரா.அ.சக.சக. உ.இரா.யெ.யெ. யாத்.யெ.யெ. க.நாளா.உக.யெ. சங்.அக.யெ. யாத்.யெ.கக. உபா.சு.உ. எரே.யெ.எ. சங்.அக.எ. (உச) யாத்.யெ.உக.—(டு) அதி.க. எண்.யெ.உக. யாத்.யெ.யெ. அதி.உக.யெ. க.இரா.யெ.

கடந்து தீருமளவும் யெகோவா அதை அவர்களுக்கு முன்பாக வழற்பண்ணினதை, யோர் தானுக்கு மேற்கே வாசம்பண்ணின எமோரிய இராசாக்களெல்லாரும், சமுத்திரத்திற்குச் சமீபமாய்வாசம்பண்ணினகானூயிராசாக்களெல்லாருக்கேள்விப்பட்டபொழுது, அவர்கள் இஸரவேல் சந்ததியாரை நினைந்து தைரியமிகுந்து, மனங்கரைந்துபோனார்கள்.

உ அக்காலத்தில் யெகோவா யோசுவாவை நோக்கி, நீ கூர்மையான கத்திகளைச் செய்து, இரண்டாந்தரமும் இஸரவேலுக்கு விருத்தசேதனம்பண்ணினேனாள்.—அப்படியே யோசுவாகூர்மையானகத்திகளைச் செய்து அக்கிரசருமேட்டிலே இஸரவேலுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.—எகிப்தினின்றும் புறப்பட்ட சமஸ்தசனங்களுள்ளும் ஆண்மக்களாகிய படைஞரனைவரும் எகிப்தினின்றும் புறப்பட்டபின்புவழியிலே வணத்திலமரித்தார்கள்.—புறப்பட்ட சமஸ்தசனங்களும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்: அவர்கள் எகிப்தினின்றும் புறப்பட்டபின்புவணத்திற்பிறந்த சமஸ்தசனங்களுக்கும் விருத்தசேதனம்பண்ணவில்லை: அதினியித்தம் யோசுவா இங்கே விருத்தசேதனம்பண்ணினான்.—எகிப்தினின்றும் புறப்பட்ட படைஞராகிய சமஸ்தசனங்களும் யெகோவாவின் வாக்குக்கு அமையாததினால் யெகோவா எங்களுக்கு அளிக்கும்படி, அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசமாகிய பாலுந்தேனும்பெருகிற தேசத்தை அவர்கள் காணவிடேனென்று, யெகோவா ஆணையிட்டபிரகாரம் இறந்துபோகாமளவும், இஸரவேல்சந்ததியார்நாற்பதுவருஷம் வணத்திலே திரிந்தார்கள்.—அவர்கள்ஸ்தானத்தில் யெகோவா வாதோற்றுத்த அவர்கள்சந்ததியார் வழியிலே விருத்தசேதனமில்லாதிருந்தார்கள்; அவர்கள் வழியிலே விருத்தசேதனம்பண்ணப்பட்டாததினால் யோசுவா அவர்களுக்கே விருத்தசேதனம்பண்ணினான்.—சமஸ்தசனங்களுக்கும் விருத்தசேதனம்பண்ணி முடிந்தபின்பு அவர்கள்சொஸ்தமாகுமளவும் பானயத்திலே தங்குதங்குதங்குஸ்தானங்களிலே தங்கினார்கள்.—யெகோவா யோசுவாவைநோக்கி, இன்று எகிப்தின்நிந்தையை உங்களினின்றும் உருட்டிவிட்டேன் என்றார். அதனால் அந்தஸ்தானத்திற்கு இந்நாள்வரைக்குங்கில்காலென்று பெயர்வழங்கிவருகின்றது.

ஊ இஸரவேல்சந்ததியார் கில்காலிலே பானயமிறங்கியிருந்து, அந்தமாதம் பதினொன்றினத்தில் சாயங்காலம் யெரீகோவின்சமூழியிலேபங்காவை ஆசரித்தார்கள்.—பங்காவின் மறுநாளாகிய அத்தினம் அவர்கள் அந்தத்தேசத்திலுள்ள பழந்

தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களை யும் பெரிக்களையும்புசித்தார்கள்.

அவர்கள் அத்தேசத்தின் பழந்தானியத்தைப்புகுடிசுத்தமற்றைநாள் மன்னா பெய்யாமல்நின்றது; அதுமுதல் இஸரவேல் சந்ததியாருக்கு மன்னா இல்லாமற்போயிற்று; அவர்கள் காணத்தேசத்துப்பலத்தை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.

பின்னும் யோசுவா யெரீகோ சமீபத்திலிருக்கையில், அவன் தன் கண்களை யேறிட்டுப்பார்க்கையில், உருவின கட்டகத்தைக்கையிற் பிடித்துத் தனக்கெதிரே ஒருவாநிற்கக்கண்டான்: யோசுவா அவரிடத்திற்போய், அவரைநோக்கி, நீர் எங்கள் பட்சமோ, எங்கள் சத்தருக்கன்பட்சமோவென்றுகேட்க;—அவர் அப்படியல்ல, நான் யெகோவா சுவாவின் சேனைக்கதிபதியாய் வந்திருக்கிறேன் என்றார். அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புவிழுந்து நமஸ்காரம்பண்ணி அவருடனே, என் ஆண்டவர் தமது அடியேனுக்கு என்ன சொல்லுகிறீரென்று வினாவ;—யெகோவா யெடுவின்சேனைக்கதிபதியோசுவாவைநோக்கி, நீ நிற்கி மஸ்தானம் பரிசுத்தமுள்ளது; உன் காலிலுள்ள செருப்பைக் கழற்றிப்போடென்றார். அப்படியே யோசுவாசெய்தான்.

கூ. அதிகாரம்.

க. யெரீகோ நகரம் அடைக்கப்பட்டல்: உ. அதை முற்றிக்கைபோடத்தேவன் கட்டளையிட்டல்: ஊ. ஆசாரியர்கள் பெட்டியைச்சுமந்துகொண்டு நகரத்தைச்சுற்றிவருதல்: கரஞ்சாபம்பெறுதல்: உய. சுவரிடிந்துவிழல்: உச. அதை மறுபடி கட்டலாகாதென விலக்கல்.

யெரீகோ இஸரவேல் சந்ததியாரினிமித்தம் காவலாக அடைக்கப்பட்டிருந்தது: ஒருவரும் வெளியேபோகவாயில்லை, உள்ளேவரவுமில்லை.

யெகோவா யோசுவாவைநோக்கி, யெரீகோவையும், அதின் இராசாவையும், யுத்தபராக்கிரமசாலிகளையும் உன்கையில் ஒப்பித்தேன்.—பார், படைஞர்களாகிய நீங்களனைவரும் நகரத்தைச் சூழ்ந்து ஒருநாளுக்குள்வாருங்கள். இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள்.—ஆசாரியர்கள் ஏழு பேர் பெட்டிக்கு முன்பாக ஆட்டுக்கடாக்கொம்பாலாகிய ஏழு எக்காளங்களைப்பிடித்துக்கொண்டுபோகவேண்டும்: ஏழாந்தினத்தில் நகரத்தை ஏழுநாளுக்குள்வரக்கடவீர்கள், ஆசாரியர்கள் எக்காளங்களை உகைவேண்டும்.—அந்த ஆட்டுக்கடாக்கொம்புகளை அவர்கள் நெடுந்தொனியிட, நீங்கள் எக்காளசத்தத்தைக் கேட்டுமாத்திரத்தில் சமஸ்தசனங்களும் உரத்தசத்தமாய் ஆரவாரிக்கவேண்டும்; உடனே நகரத்தினம்தில்கீழே இடிந்துவிழும், சனங்கள் அவரவர் தங்குதங்குக்கு

(உ) யாத்.ச.உரு. (ச) எண்.யச.உக. எண்.உச.சச.சுரு. (சு) எண்.யச.கூ. சங்.கரு. (உ) எண்.யச.உக. சங்.கரு. யக. எபி.கூ.யக. யாத்.கூ.அ. (எ) எண்.யச.கூ. உபா.க.கூ. (அ) ஆதி.கூ.உரு. (க) ஆதி.கூ.யச. கசாமு.யச.க. எசேக்.உய.எ. அதி.ச.யக. (ய) யாத்.யஉ.சு. எண்.கூ.ரு. (யஉ) யாத்.யசு.கரு. (யக) ஆதி.யஅ.உ. யாத்.உக.உக. சக.க.அ. அப்த.க.ய. எண்.உஉ.உக. (யச) யாத்.உக.உய. தானி.ய.யகூ.உக. தானி.யஉ.க. வெளி.யஉ.எ. வெளி.யக.யக.யச. ஆதி.யஎ.கூ. (யரு) யாத்.கூ.ரு.—(க. அதி. உ.) அதி.உ.கூ.உச. உபா.எ.உச. (ச) நியா.எ.யகூ.உஉ. எண்.ய.அ.

க நேர்வழியாக ஏறக்கடவர்களென்றார்.—அந்தப் படி தூனின் புத்திரனாகிய யோசுவா ஆசாரியரை யழைத்து, உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டுபோவர்கள், ஆசாரியர் ஏழுபேர் ஆட்டிக்கடாக்கொம்பாலாகிய எக்கானங்கள் ஏழையெய்கோவாவுடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டுபோகக்கடவர்கள் என்று சொன்னான்.—பின்பு அவன் சனங்களை நோக்கி, நகரத்தைச் சுற்றி நடந்துபோவர்கள், யுத்தசன்னத்தரொவ்வொருவரும் யெகோவாவின் பெட்டிக்கு முன் செல்லக்கடவர்களென்றான்.—யோசுவா சனங்களுடன் சொன்னபடி ஏழு ஆசாரியர் ஆட்டிக்கடாக்கொம்பாலாகிய எக்கானங்களைப் பிடித்து, எக்கானங்களை ஊதிக்கொண்டு, யெகோவாவுக்கு முன்பாக நடக்க உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின்சென்றது.—

க எக்கானங்களை ஊதுகிற ஆசாரியருக்கு முன்பாக யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள், ஆசாரியர்கள் எக்கானங்களை ஊதிக்கொண்டு முன்செல்ல, மற்றைச் சனங்கள் பெட்டிக்குப் பின்சென்றார்கள்.—யோசுவா சனங்களை நோக்கி, ஆரவாரிக்கும்படி நான் சொல்லும் நாளிலே நீங்கள் ஆரவாரம் பண்ணுவர்கள், அதுவரைக்கும் நீங்கள் ஆரவாரம் பண்ணாமலும், உங்கள் சத்தத்தைக் காட்டாமலும் யிருப்பீர்களாக. உங்கள் வாயிலிருந்து ஒருமொழியும் புறப்படலாகாது என்று சொல்லிக்கட்டலை யிட்டிருந்தான்.—அந்தப் பிரகாரம் யெகோவாவின் பெட்டி ஒருதரம் நகரத்தைச் சுற்றிவந்தது; அவர்கள் திரும்பப்பாளாயத்திலே சேர்ந்து, பானயத்தில் இராத்தங்கினார்கள்.

உெ யோசுவா அதிகாலையில் எழுந்திருந்தான், ஆசாரியர்கள் யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டுபோனார்கள்.—ஆட்டிக்கடாக்கொம்பாலாகிய எக்கானங்கள் ஏழையும் பிடித்த ஏழு ஆசாரியரும், எக்கானங்கள் ஊதிக்கொண்டே யெகோவாவின் பெட்டிக்கு முன் நடந்தார்கள்; யுத்தசன்னத்தர்கள் அவர்களுக்கு முன்சென்றார்கள்; ஆசாரியர் எக்கானங்களை ஊதிக்கொண்டு முன்செல்ல மற்றைச் சனங்கள் யெகோவாவின் பெட்டிக்குப் பின்சென்றார்கள்.—இரண்டாம் நாளிலும் நகரத்தை ஒருதரஞ்சுற்றிவந்து பானயத்திற்குத்திரும்பினார்கள்: இப்படி ஆறுநாள்செய்து துவந்தார்கள்.—ஏழாம்நாளில் அதிகாலையில் அருளுதையசமயத்தில் அவர்கள் எழுந்து, அவ்வண்ணமே நகரத்தை ஏழுதரஞ்சுற்றிவந்தார்கள்: அன்றைத்தினத்தில் மாதிரம் நகரத்தை ஏழுதரஞ்சுற்றினார்கள்.—ஏழாந்தரம் ஆசாரியர் எக்கானங்களை ஊது, யோசுவா சனங்களை நோக்கி, நகரத்தை யெகோவா உங்களுக்குத்தந்துவிட்டார்; ஆரவாரியுங்கள்.—நகரமும் அதிலுள்ளயாவும் யெகோவா இடுகிற சாபத்திற்கு ஒப்பிக்கப்பட்டன! வேசையான இராகாப்பென்பவன் நாம் அ

னுப்பிவைத்த தூதர்களை மறைத்துவைத்தபடியினாலே அவளும், வீட்டுக்குள் அவளோடிருக்கிற அனைவரும் திரும் உயிரோடிருக்கக்கடவர்கள்.—சபிக்கப்பட்டபொருளை எடுத்து நீங்கள் யாசாபத்துக்குட்படாதபடிக்கும், இலரவேலின்பானயத்தைச் சாபத்துக்குட்படுத்தி, அதைக்கலங்கப்பண்ணாதபடிக்கும், சபிக்கப்பட்டவைகளுக்கு விலகி எப்படியும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.—பொன் வெள்ளிகளும், பித்தளை இயக்குப்புப் பாத்திரங்களுமாகிய சமஸ்தமும் யெகோவாவுக்குப் பரிசுத்தமானவைகள்: அவைகள் யெகோவாவின் பொக்கிஷத்திற்கு சேரவேண்டுமென்றான்.

எக்கானங்கள் தொளிக்கையில், சனங்கள் ஆரவாரம் பண்ணினார்கள்: எக்கானத் தொளியைச் சனங்கள் கேட்டு உரத்தசத்தமாய் ஆரவாரம் பண்ணுகையில் மதிவிடித்துமேலே யிருந்தது; உடனே சனங்கள் அவரவரத்தங்களுக்கு நேர்வழியாக நகரத்தில் ஏறி நகரத்தைப் பிடித்துக்கொண்டார்கள்.—அதிவிருந்தவாலிபமும் விருத்தாபியமுமான ஸ்திரீபுருஷரையும், ஆடுமாமெழுதைகளை நத்தையும் கட்டத்தின்வாயினாலே சங்காரம் பண்ணினார்கள்.—அத்தேசத்தைவேவுபார்த்த இரண்டே புருஷரை உடியும் யோசுவா நோக்கி, நீங்கள் அந்தவேசைவிட்டிற்றோய், அவளுக்கு ஆணையிட்டபடி அவனையும், அவனைச் சேர்ந்த அனைவரையும், அங்கேயிருந்து வெளியேகொண்டொருங்குகொன்றான்.—வேவு உகபார்த்த அந்தவாலிபர் உன்னேபோய் இராகாப்பையும், அவளுடைய பிதாமாதா சகோதரரையும், அவனைச் சேர்ந்த யாவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவளுடைய குடும்பத்தாரனைவரையும் வெளியேகொண்டுவந்து, அவர்களை இலரவேலின் பானயத்திற்குப் புறம்பேவிட்டார்கள்.—நகரத்தையும், அதிலுள்ள யாவையும், உச அக்கினியினாலே தீடித்து, பொன் வெள்ளிகளையும், பித்தளை இருப்புப்பாத்திரங்களுமாகியும் யெகோவாவின் ஆலயத்தின் பொக்கிஷத்திற்கு சேர்த்தார்கள்.—இராகாப்பென்னும் வேசையெய் உடுகோவை வேவுபார்த்தும்படி யோசுவா அனுப்பினதுதரை மறைவாயிருக்கச்செய்தபடியினாலே, அவனையும், அவன் பிதாவின் குடும்பத்தாரையும், அவனைச் சேர்ந்த யாவரையும், யோசுவா உயிரோடேபாதுகாத்தான்; அவன் இந்நான்வரைக்கும் இலரவேலருக்குள்ளே வசிக்கிறார்களே.

அக்காலத்தில் யோசுவா யெய்கோ நகரத்தை உக திரும்பக்கட்டத்துணிபவன் யெகோவாவுக்கு முன்பாகச் சபிக்கப்பட்டவன்: அவன் அதற்கு அஸ்திபாரம் போடுகையில் தன் மூத்தமகனையும், அதற்குவாசல் விடுகையில் தன் இளையமகனையும் இழந்துபோகக்கடவனென்று சபித்தான்.—யெகோவா யோசுவாவின் பட்சத்திலிருந்து உளதார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பிழந்து.

(க) எண். உ. உடு. (உெ) உபா. கூ. உடு. (யெ) லேவி. உஎ. உடி. மீகா. ச. யூ. அதி. உ. ச. (யடி) உபா. எ. உச. அதி. எ. க. யூ. உ. உ. இரா. யடி. யெ. யடி. யோ. க. யெ. (உய) எபி. யூ. கூ. யெ. (உச) உபா. எ. உ. (உஉ) அதி. உ. யெ. எபி. யூ. கூ. (உக) அதி. உ. யூ. (உச) வச. யூ. (உடு) மத். க. யூ. (உசு) க. இரா. யூ. கூ. ச. (உஎ) அதி. க. யூ. அதி. கூ. க. கூ.

எ. அதிகாரம்.

க. ஆயியின் சமீபத்தில் இலரவேலரில் சிலரைமுறிய அடித்தல்: சு. அதைக்குறித்து யோசுவா புலம்பல்: டி. அதைக்குறித்து அவன் செய்யவேண்டியதின்னதென்று தேவன் விதித்தல்: டிசு. ஆகான் அகப்பட்டல்: உஉ. அவன் தன் குற்றத்தினியித்தம் நாசமடைதல்.

யூதா கோத்திரத்துச் சேரா கின்புத்திரனாகிய சப்தியின் பெளத்திரனும், கர்மியின் புத்திரனுமாகிய ஆகான் சபிக்கப்பட்ட பொருளில் எடுத்தபடியினாலே, இலரவேல் சந்ததியார் சபிக்கப்பட்ட பொருளைக்குறித்த கட்டளையை மீறினார்கள்: அதனால் இலரவேல் சந்ததியார்மேல் யெகோவாவின் கோபமூண்டது.—யெரிகோ விருந்து யோசுவா பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பேதாவெணுருக்குச் சமீபமான ஆயநகரத்துக்கு நீங்கள் போய், அத்தேசத்தை வேவுபாருங்கென்று ஆள்களை யனுப்பினான். அவர்களே போய் ஆயியை வேவுபார்த்து,—யோசுவாவினிடத்திற்குத்திரும்பிவந்து அவனைநோக்கி, சனங்கெனல்லாரும் போசவேண்டுவதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் ஏறிப்போய் ஆயியைச் சங்கராஞ்செய்யலாம்; அவ்வுயரங்கொஞ்சப்பேர்; ஆகையால் சமஸ்த சனங்களுக்கும் வருந்திப்போகும்படி பண்ணவேண்டுவதில்லை என்றார்கள்.—அப்படியே சனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்தில் ஏறிப்போய் யுத்தஞ்செய்கையில், ஆயநகரத்தாருக்குப் புறங்காட்டி ஓடினார்கள்.—ஆயநகரத்தார் நகரவாசலின் வெளிதொடங்கி விபாரிம்மட்டும் அவர்களைத்தாத்தி, மலைச்சாரலில் அவர்களைமுறிய அடித்தார்கள்: அவர்களில் முப்பத்தாறுபேரைச் சங்கரித்தார்கள். அப்பொழுது சனங்களுடைய மனங்கரைந்து நீர்போலாயிற்று.

க. யோசுவா தன் வஸ்திரங்களைக்கிழித்து, யெகோவாவின் பெட்டிக்குமுன்பாகச் சாயங்காலம்வரைக்குந் தரையிலே முகங்குப்புறவிழுந்துகிடந்தான்; அவனும், இலரவேலின் முதியோரும் தங்கள் தலைகளின்மேல் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டார்கள்.—யோசுவா, ஐயோ என் ஆண்டவரே, யெகோவாவே, எங்களை நாசப்படுத்துவதற்கு எமோரியர் கைகளில் ஒப்பித்து விடும்படி நீர் இந்தச் சனங்கள் யோர்தானைக்கடந்துவரப்பண்ணினதென்ன; நாங்கள் மனப்பூருவமாக யோர்தானைக்கப்பறத்திலிருந்து விட்டோமானால், நலமாகும்.—என் ஆண்டவரே, இலரவேலர் தங்கள் சத்துருக்களுக்குப் புறங்காட்டுகையில் நான் என்னசொல்வேன்.—காணியருந் தேசத்தார்யாவரும் இதைக்கேள்விப்பட்டு, எங்களை வளைந்துகொண்டு, பூமியில்

எங்கள் நாமமறக்களைந்துபோவொள்களே: அப்பொழுது உமது மகிமையுள்ள நாமத்திற்கு என்னசெய்வீரென்றான்.

யெகோவா யோசுவாவைநோக்கி, நீ என் டி இப்படியெழுந்திருக்கிறாய்; எழுந்திரு.—இலரவேலர் பாவஞ்செய்தார்கள், அவர்கள் தங்களுக்கு நான் கட்டளையிட்ட நியமத்தை மீறினார்கள்: சபிக்கப்பட்ட பொருள்களில் எடுத்துக்கொண்டார்கள், களவுசெய்தார்கள், வஞ்சகம் பண்ணினார்கள், அதைத் தங்கள் பண்டங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள்.—ஆதலால் இலரவேல் சந்ததியார் சாபத்திற்குள்ளானார்கள், அதினியித்தம் அவர்கள் சத்துருக்களுக்கு எதிர்த்து நிற்கமுடியாமல், தங்கள் சத்துருக்களுக்குப் புறங்காட்டினார்கள்: சபிக்கப்பட்ட பொருளை உங்களிலிருந்து நீக்காவிட்டால், இனிநான் உங்களைடிசேர்.—எழும்பு, சனங்களைப்பரிசுத்தப்படுத்தி, இலரவேலரே, உங்கன்மத்தியிலே சபிக்கப்பட்ட பொருளிருக்கின்றது: உங்கன்மத்தியினின்று சபிக்கப்பட்ட பொருளை நீங்கள் நீக்காவிட்டால், உங்கள் சத்துருக்களுக்கு எதிர்த்து நிற்கமாட்டீர்கள்.—ஆதலால் காலையில் நீங்கள் யெகோவாவிடம் கோத்திரமாக வரவேண்டும்: யெகோவா குறிக்கிற சனத்தார் வயிசம்வயிசமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற வயிசத்தார் தங்கள் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; யெகோவா குறிக்கிற குடும்பத்தார், ஒருவரொருவராக வரவேண்டும்.—சபிக்கப்பட்ட பொருளை யெடுத்தவன் யெகோவாவின் நியமத்தை மீறினதினாலும், இலரவேலருக்குள்ளேநீவினைசெய்தபடியினாலும், தனக்குண்டான யாவற்றோடும் அக்கினியினாலே தகிக்கப்படவேண்டுமென்றும், நீங்கள் நாளைக்கு உங்களைப்பரிசுத்தப்படுத்த வேண்டுமென்றும், இலரவேலரின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லென்றார்.

யோசுவா அதிகாலையிலெழுந்திருந்து, இலரவேலரைக் கோத்திரங்கோத்திரமாக அழைக்க, யூதா கோத்திரங்குறிக்கப்பட்டது.—யூதாவின் வயிசங்களை யழைக்க, சர்கியரின் வயிசத்தைக்குறித்தான்: அவன் சர்கியரின் வயிசத்தின் புருஷரையழைக்க, சப்தி குறிக்கப்பட்டான்.—அவனுடைய குடும்பத்தாரை ஒருவரொருவராக அழைக்க, யூதா கோத்திரத்துச் சேரா கின்புத்திரனாகிய சப்தியின் பெளத்திரனும் கர்மியின் புத்திரனாகிய ஆகான் அகப்பட்டான்.—அப்பொழுது யோசுவா ஆகானைநோக்கி, என்மகனே, நீ இப்பொழுது இலரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தைக் கனம்பண்ணு, அவர் சமுதத்தில் குற்றமுணர்ந்துச்சொல்லி, நீ செய்தது இன்

(எ. அதி. க.) அதி.உஉ.உயி. க.நாளா.உ.எ., க.நாளா.உ.சு. (ச) வேலி.உசு.யெ. (இ) வேலி.உசு.கசு. சங்.உஉ.யெ. (சு) ஆதி.க.எ.உசு.கசு. க.சாமு.ச.யெ.உ.சாமு.க.உ. நிகி.க.க. யோபு.உ.யெ. (எ) யாத்.இ.உஉ. உ.இரா.க.யி. (க) சங்.அ.க.சு. யாத்.க.உ.யெ. (யக) அதி.சு.யெ.யி. (யஉ) எண்.யெ.ச.இ. உபா.எ.உசு. (யக) யாத்.யக.யக. (யச) நீதி.யக.க.க. (யஇ) வச.யக. ஆதி.க.சு.எ. நியா.உ.யி.சு. அதி.க.இ. (யஅ) க.சாமு.யெ.ச.உ. (யக) க.சாமு.சு.எ. ரே.யக.யக. யோவா.க.உசு. உ.நாளா.க.யி.உஉ. சங்.இ.க.க. தானி.க.சு. க.சாமு.யெ.ச.க.

னதென்றிப்பொழுது எனக்குத்தெரிவி; அதை உல எனக்கு ஒளியாதே என்றான்.—அதற்கு உத்தரமாக ஆகான்யோசுவாவைநோக்கி, இலரவேலரின் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக நான்பாவஞ் செய்ததுமெய்.—கொன்னையிடப்பட்டவைகளில்கேர்த்தியான பாபேலோனியவல்திரத்தையும், இருநூறு ஷேக்கல் வெள்ளியையும், ஐம்பது ஷேக்கல் நிறைகொண்ட ஒரு பொன் காக்கையும் காண்கண்டு, இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இப்படியே செய்தேன்; அவைகள் என் கூடாரத்தின்மத்தியில் பூயிக்குள்ளும், வெள்ளி அதின்மேலும்புதைத்திருக்கின்றனவென்றான்.

உஉ உடனேயோசுவாஆண்களையனுப்ப, அவர்கள் கூடாரத்திற்கோடிப்போய், அவைகள்அவன்கூடாரத்தில் புதைத்திருக்கக்கண்டார்கள்; வெள்ளிஅவைகளின் கீழிருந்தது.—அவைகளைக் கூடாரமத்தியினின்றும் எடுத்துயோசுவாவினிடத்திலும், சமஸ்த இலரவேல்சந்ததியாரிடத்திலும் கொண்டுவந்து யெகோவாவின் சமுக்கத்தில் வைத்தார்கள்.—அப்பொழுது யோசுவாவும், அன்னுடன் சிற்றசமஸ்த இலரவேலரும் சேரவின்புத்திரனாகிய ஆகாணையும், அவன்புத்திரரையும்,புத்திரிகளையும், வெள்ளியி, வல்திரம், பொன் காக்கு, மாடு, சமுக்கை, ஆடு, கூடாரமுதலிய அன்னுக்குண்டான யாவற்றோடும் பிடித்து அக்கேர்ப்பன்னத்துக்குக் கொண்டுபோனார்கள்.—அக்கே யோசுவா அவனைநோக்கி, நீ ஏன்எங்களைக் கலங்கப் பண்ணினாய், இன்று யெகோவா உன்னைக்கலங்கப் பண்ணுவாரென்றான். உடனே சமஸ்த இலரவேலரும் அவன்மேற்கல்லெறிந்து மற்றவர்களின் மேலும்கல்லெறிந்த பின்பு அக்கினியினால் தகிந்து,—அவன்மேல் இந்நாள்வரைக்குயிருக்கிற ஒரு பெரியகற்றுவயிலைக்கு வித்தார்கள்: யெகோவா தமது உக்கிரகோபமாறினார். அத்தல்தானம் இந்நாள்வரைக்கும்அக்கோர்ப்பன்னமென்னப்படுகின்றது.

அ. அதிகாரம்.

க. யெகோவா யோசுவாவைத் தைரியப்படுத்தல்:யோசுவா தன்சேனைகளிற்சிலரைப் பதிவிருக்கச்செய்தல்: க. ஆய்நகரத்தைப்பிடித்தல்: டிசு. நகரமுஞ் சனங்களும்காசமடைதல்: கூய. வேதிகையை யுண்டாக்கல், கட்டினாயும்ஆசீர்வாதமுந்தொரிவித்தல். பின்பு யெகோவா யோசுவாவை நோக்கி, நீ பயப்படவேண்டாம் கலங்கவும்வேண்டாம்: எழுந்து படைஞராகிய சமஸ்த சனங்களையும் கூட்டிக்கொண்டு, ஆய் நகரத்திற்குப் போ: பார், ஆய்யின் இராசாவையும், அவன் சனங்களையும், காடுநகரங்களையும், உன்செயிலொப்பித்தேன்.—நீ யெய்கோவுக்கும் அதின் இராசாவுக்

குஞ் செய்தபிரகாரம் ஆய்க்கும், அதின் இராசாவுக்குஞ் செய்யக்கடவாய்: அதிற் கொன்னையிடப்படுகிற பொருளையும், யிருக சீவன்களையுமாத்நிரம் உங்களுக்காக எடுத்துக்கொள்ளலாம்: நகரத்தைப்பிடிக்க அதற்கப்புறத்திலே சேனைகளைப்பதிவிருக்க ஏற்படுத்தக்கடவாயென்றார்.—அப்படியே யோசுவாவும் படைஞராகிய சமஸ்த சனங்களும் ஆய்நகரத்தை எதிர்த்தும்படி எழுந்துபுறப்பட்டார்கள்: யோசுவா இரவில் அனுப்பும்படி பராக்கிரம வீரரில் முப்பதினாயிரம்பேரைத் தெரிந்துஅவர்களைநோக்கி,—கேளுங்கள், நீங்கள் நகரத்திற்கப்புறத்திலே பதிவிருக்கவேண்டும்: நகரத்திற்குஅதிதூரத்திலேபோய்விடாமல், நீங்கெல்லவாரும் ஆய்த்தமாயிருங்கள்.—நானும், என்னோடிருக்கிற சமஸ்த சனங்களும் நகரத்திற்குச் சமீபமாய்ப்போவோம்: அவர்கள் முன் போல் எங்களுக்கு எதிர்த்துவரும் பொழுது, நாங்கள் அவர்களுக்குப் புறங்காட்டி ஒடுவோம்.—அப்பொழுது அவர்கள், இவர்கள் முன்போல் நமக்குப்புறங்காட்டி ஒடுகிறார்களென்று சொல்லிக்கொண்டு எங்களைத்தூரத்தப் புறப்படுவார்கள்: நாங்கள் அவர்களை நகரத்தினின்றும் நீங்கி இப்புறத்தில் வரப்பண்ணும்படி அவர்களுக்குப்புறங்காட்டி ஒடுவோம்.—உடனே நீங்கள் எழுந்துபதிவிடைநீங்கிவந்து, நகரத்தைப்பிடிக்கக்கடவீர்கள்: உங்கள் தேவனாகிய யெகோவா அதை உங்கன்கையிலொப்பிப்பார்.—நீங்கள் நகரத்தைப்பிடித்தபின்பு அதிலேநெருப்புப்போட்டுக்கொளுத்தக்கடவீர்கள்: யெகோவாவின் கட்டளைப்படிசெய்யுங்கள். நான் உங்களுக்குக்கட்டளையிட்டேன், பாருங்கென்று சொல்லியனுப்பினேன்.

அவர்கள் போய்ப்பெத்தேலுக்கும் ஆய்க்கும் கடுவேஆய்க்குமேற்காகப்பதிவிருத்தார்கள்:யோசுவா அன்றிராத்திரி சனங்களுக்குள்ளே தங்கினான்.—யோசுவா அதிகாலையிலெழுந்து சனங்களை எண்ணிப்பார்த்துக்கொண்டுபுறப்பட்டு, இலரவேலின் முதியோரோடுஞ் சனங்களுக்கு முன்பாக ஆய்க்கு நடந்துபோனான்.—அவனோடு சிற்றபடைஞராகிய சமஸ்த சனங்களும் எழுந்து, நடந்து நகரத்திற்கு எதிராகச்சமீபித்துச் சென்று, ஆய்க்கு வடக்கேபோனயம் இறங்கினார்கள்: அவர்களுக்கும் ஆய்க்கும்கடுவே ஒரு பன்னியிருந்தது.—அக்கே அவன் ஏறக்குறைய ஐயெயாயிரம்பேரைப்பிரித்தெடுத்து அவர்களைப்பெத்தேலுக்கும் ஆய்க்கும் கடுவே நகரத்திற்கு மேற்கே பதிவிருக்கப்பண்ணினான்.—நகரத்திற்கு வடக்கேயிருந்த சமஸ்தசேனைகளையும், மேற்கேபதிவிருந்தவர்களையும் அணிவகுத்தபின்பு, யோசுவா அன்றிராத்திரிபன்னத்திலேபோயிருந்தான். ஆய்யின் இராசா, அதைக்கண்டபொழுது நக டிசு

(உச) வச.உக. அதி.டு.எ. (உடு) அதி.க.ய.அ. க.நாளா.உ.எ. கலா.டு.ய.உ.உ.உ.பா.ய.எ.இ. (உசு)உ.சாமு.ய.அ.ய.எ. 40.க.டு.க. உ.பா.ய.க.ய.எ. உ.சாமு.உ.க.ய.ச. எ.சா.க.டு.ய. ஒ.சி.உ.ய.டு.—(அ)அதி.க.) உ.பா.க.உ.க. அதி.க.க. அதி.க.உ. (உ) அதி.க.உ.க. உ.பா.உ.ய.ய.க. (ச) நியா.உ.ய.உ.க. (டு) நியா.உ.ய.க.உ. (அ) உ.சாமு.ய.க.உ.அ. (ய) வச.இ. (ய) வச.ச. (ய) நியா.உ.ய.க.ச. பிர.க.ய.உ.

ரத்திற்குப் புறத்திலே பதிவிருக்கிறதை அறியாமல், தானும் நகரத்தாராகிய சமஸ்த சனங்களுள் துரிதமாய் அதிகாரியிலே குறித்தவேளையில் இலரவேலருக்கு எதிரே யுத்தம் பண்ணும்படி சமயஞ் பூமிக்குநேராகப் புறப்பட்டார்கள்.—யோசுவாவும் மற்ற இலரவேலரெல்லாரும் அவர்களால் முறிய அடிக்கப்பட்டவர்கள்போல், வனத்தின் ஓக வழியே ஓடினார்கள்.—அப்பொழுது அவர்களைப் பின்தொடரும்படி ஆயிரகரத்திலுள்ள சமஸ்த சனங்களுள் கூடிவரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் யோசுவாவைப் பின்தொடரும்பொருட்டு எந்நகரத்தைவிட்டுநீங்கினார்கள்.—ஆயியிலும் பெத்தேவிலும் இலரவேலரைப் பின்தொடராதவர் ஒருவருயில்லை: நகரவாசிலுத்திருந்துவிட்டு எல்லாரும் இலரவேலரைத்தொடர்ந்தார்கள்.—அப்பொழுது யெகோவா யோசுவாவைநோக்கி, உன்கையிலிருக்கிற ஈட்டியை ஆய்க்குநேராக நீட்டி; அதை உன்கையில் ஒப்பிப்பெனன்று சொல்ல, யோசுவாதன்கையிலிருந்த ஈட்டியை ஓக நகரத்திற்குநேர்நீட்டினான்.—அவன் தன்கையை நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் துரிதமாயெழும்பித் தாங்களிருந்த இடத்தைவிட்டோடி, நகரத்திற்கு வெளியே, அதைப் பிடித்து, சீக்கிரமாய் அதில் புகுந்துபோட்டுக் கொடுத்திடையினார்கள்.—ஆயிரகரத்தார் பின்னிட்டுப் பார்த்த பொழுது ஆகாயத்தில் நகரத்தின்புகை எழும்புவதைக்கண்டார்கள்; எந்தப்பக்கத்திலும் ஓடி அவர்களுக்குத் திடயில்லாமற் போய்ற்று: வனத்திற்கோடின சனங்களுள் தங்களைத்தொடர்ந்த உகவர்களுக்கெதிரே திரும்பினார்கள்.—பதிவிருந்தவர்கள் நகரத்தைப் பிடித்ததையும், நகரத்தின்புகை எழும்புவதையும், யோசுவாவும் இலரவேலருக்கண்டபொழுது திரும்பி ஆயிரகரத்தைச் சேர்ந்தவர்களுடைய, —மற்றவர்களும் நகரத்திலிருந்து அவர்களுக்குக் கெதிர்ப்பட்டதிலும் அவர்கள் இருபக்கத்திலும் இலரவேலரின் மத்தியில் அகப்பட்டிக்கொண்டார்கள்: அவர்களில் ஒருவரையுந்தப்பி ஓடவும் மீந்திருக்கவும் விடாமல் அகவர்களைச் சங்கராஞ்செய்து, —ஆயியின் இராசாவை உயிரோடேபிடித்து யோசுவாவினிடத்திற் புகுக்கொண்டெவந்தார்கள்.—இலரவேலர் வனவெளியிலே தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆயிரகரத்தாரெல்லாரையுங் கொலைசெய்ய, அவர்களைல்லாரும் கட்டத்தின்வாயினால் விழுந்திந்தப்பின்பு; இலரவேலர் எல்லாரும் ஆய்க்குத்திரும்பி அதைக்கட்டத்தின் வாயினாலே சங்கரித்தார் உடுகள்.—அந்நாளிலே விழுந்த ஆயிரகரத்தாராகிய உகஸ்திரிபுருஷர்கள் பன்னிராயிரம்பேர்.—ஆயிரகரத்தார் எல்லாரையுஞ் சங்கரித்து முடியுமளவும், யோசுவா ஈட்டியைப்பிடித்து நீட்டிக்கொண்டிட்டு எருந்த தன்கையைமடக்கவில்லை.—யிருக்கேவனை

யும், அந்தநகரத்தின் கொள்ளையிட்ட மற்ரைப் பொருள்களையு மாத்திரம் யெகோவா யோசுவாவுக்குச்சொல்லிய வாக்கின்படி, இலரவேலர் தங்களுக்குக் கொள்ளைப்பொருளாக எடுத்துக்கொண்டார்கள்.—யோசுவா ஆயியைத்ததித்தது இந்நான்வரைக்குமிருக்கிறபடி அதை என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி, —ஆயியின் இராசாவை ஒரு மரத்திலே தூக்குவித்த உகது, சாயங்காலபரியந்தயிருந்த அவன் உடலைச் சூரியன் அஸ்தமித்தபின் மரத்தினின்றும் இறக்கி, அதை நகரத்தின் பெரியவாசலில் எறிந்து, அதின்மேல் இந்நான்வரைக்கும் இருக்கிறபடி பெரியகற்குயிலைக் குவிக்கக்கட்டினையிட்டான்.

அக்காலத்திலே யெகோவாவின் தாசனாகிய யமோசே இலரவேல்சந்ததியாருக்குக் கட்டினையிட்டபடிக்கும், மோசேயின் வேதப்பிரமாணபுத்தகத்தில் எழுதியிருக்கிறபடிக்கும், யோசுவா எபால்மலையில் இலரவேலரின் தேவனாகிய யெகோவாவுக்கு இரும்புபடாத முழுக்கற்களால் ஒரு வேதிகையை உண்டாக்கினான்.—அதின்மேல் யெகோவாவுக்குத் தகனபலிக கூட்டினையும், ஸ்தோத்திர பலிகளையுமிட்டார்கள்.—அங்கே அவன் இலரவேல் சந்ததியாருக்குமுன் கூடபாக மோசே எழுதியிருந்த வேதப்பிரமாணத்தைக்கற்களில் எழுதினான்.—இலரவேல் சனங்களை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவின் தாசனாகிய மோசே முன்கட்டினையிட்டபடியே சமஸ்த இலரவேலரும், அவர்களுடைய முதியோரும், அகிபதிகளும், நியாயாதிபதிகளும், அவர்களுக்குள் பிறந்தவர்களைப்போல் பரதேசிகளும், யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டியைச்சமக்கிற லேவிய ஆசாரியருக்கெதிரே பெட்டியின் இருபக்கத்திலும், பாதிப்பேர்கிரிசீம் மலைக்கு எதிர்ப்புறமாகவும், பாதிப்பேர் எபால்மலைக்கெதிர்ப்புறமாகவும் நின்றார்கள்.—அதற்குப்பின்பு வேதப்பிரமாணபுத்தகத்தில் எழுதியிருக்கிற ஆசீர்வாதமுஞ் சாபமும் பொருத்திய வேதப்பிரமாணவாக்குகள் யாவையும் வாசித்தான்.—மோசேகட்டினையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா இலரவேலின் சமஸ்த சபையாருக்கும், ஸ்திரிகளுக்கும், குழந்தைகளுக்கும், அவர்களுக்குள்ளேசஞ்சரிக்கிற பரதேசிகளுக்குமுன்பாக வாசியாமல் விட்டவாக்கு ஒன்றுமில்லை.

க. அதிகாரம்.

க. இலரவேல் சந்ததியாருடன் இராசாக்கள் யுத்தஞ் செய்தல்: க. கியியோனியர் தந்திரம்பண்ணி, இலரவேலரோடும் உடன்படிக்கையைச் செய்துகொள்ளல்: ஓக. தந்திரத்தினியித்தம் அவர்களை யடிமைப்படுத்தல்.

யோர்தானுக்கிப்புறத்திலே மலைகளிலும், பள்ளங்களிலும், விபானென் மலைக்கெதிரான பெரி

(யடு) நியா.உ.கூ. (உஉ) உபா.எ.உ. (உஎ) எண்.கூ.உஉ,உக. (உஅ) உபா.யூ.கூ. (உக) அதி.யூ.உக. சங்.எ. சய். உபா.உக.உக. அதி.யூ.உஎ, அதி.எ.உக. (கூ) உபா.உஎ.ச.டு. யாத்.உய்.உடு. உபா.உஎ.டு.க. (கூ) யாத்.உய். உச. (கஉ) உபா.உஎ.உ.அ. (கக) உபா.யூ.உக. உபா.கூ.க.உடு. உபா.கூ.யூ. (கச) உபா.கூ.யூ. நிதி.அ.கூ உபா.உஅ.உ.யூ.சடு. (கடு) உபா.கூ.யூ. வச.கூ.—(க. அதி. க.) எண்.கூ.டு. யாத்.கூ.யஎ.

ய சமுத்திரத்தின் கரையோரங்களெங்குமிருந்த சமஸ்த இராசாக்களும், எத்தியரும், எமோரியரும், கானானியரும், பெரிசியரும், ஈவியரும், எபூசியரும், அதைக் கேட்ட பொழுது,—அவர்கள் ஒருமனப்பட்டு யோசுவாவோடும், இலரவேலரோடும், யுத்தம்பண்ணும்படி கூடிவந்தார்கள். **௧.** கியோனியரோ, யெரீகாவுக்கும், ஆயிக்கும், யோசுவாசெய்ததைக் கேட்டபொழுது,—பழைய இரட்டுப்பைகளையும், கிழிந்தவைகளும் பழையவைகளுமான திராட்சரசத்திருத்திகளையும், தங்கள் சமுதகைகளேவல்லவைத்து;—தைக் கப்பட்ட பழையசெருப்புக்களைத் தங்கள் கால்களிலிட்டு, பழையவஸ்திரங்களை உடுத்துக்கொண்டு, தூதரைப்போலத் தந்திரமீய்ப் போனார்கள்; வழிக்கு அவர்கள் ஆகாரமாகக்கொண்டுபோன அப்பமெல்லாங்காய்ந்து பூரணம்பிடித்திருந்தது. —அவர்கள் வஸ்திரங்களை இறக்கிப் பானயத்திலுள்ள யோசுவாவின்மீட்டுத்திறச்சென்று, அவரையும், இலரவேலாரையும்நோக்கி, நாங்கள் தாரதேசத்திலிருந்து வந்தோம்: ஆகையால் எங்களோடே உடன்படிக்கைபண்ணுகின்றோம். —அப்பொழுது இலரவேலர் அந்த ஈவியரைநோக்கி, ஒருபொழுதுநீங்கள்எங்களுக்குள்வாசம்பண்ணுகிறீர்கள்; நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கை பண்ணலாமென்றார்கள். —அதற்கு அவர்களையோசுவாவைநோக்கி, நாங்கள் உமக்கு அடிமைகளைன்றார்கள். யோசுவா, நீங்கள் ஆர், எங்கிலிருந்து வந்தீர்களென்று கேட்டபொழுது, —அவர்கள் அவரைநோக்கி, உம்முடையதேவனாகிய யெகோவாவின்முகத்தின் பிரஸ்தாபத்தைக்கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் அகிலத்தாரசத்திலிருந்துவந்தோம்: அவருடைய கிர்த்தியையும், அவர் எகிப்திலே செய்தயாவற்றையும், அவர் யோந்தானுக்கப்புகத்திலிருந்த எமோரியரில் எஷ்போனுடைய இராசாவாகிய ஶீகோனும், அஷ்தாரோத்திலிருந்தபாஷானுடைய இராசாவாகிய ஒருவும் எங்கிற இரண்டிராசாக்களுக்குள் செய்தயாவற்றையுமே கேள்விப்பட்டோம். —ஆதலால் எங்கள முதியோரும், எங்களதேசத்தாரெல்லாரும் எங்களைநோக்கி, உங்கள்கையிலே பிரயாணத்துக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில், நாங்கள் உங்கள் அடியார்: எங்களோடே உடன்படிக்கைபண்ணவேண்டுமென்று சொல்லீர்களாக வென்றார்கள். —அப்படியே நாங்கள் உங்களிடத்தில் வரும்படி புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்திற்கு இந்த அப்பத்தைக் குட்டோடே எங்கள்வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டுவந்தோம்; இப்பொழுதுபாரும், இது காய்த்து பூரணம்பிடித்திருக்கின்றது. —நாங்கள் இந்தத்திராட்சரசத்திருத்திகளை வகிரப்பினப்பொழுது, புதியவைகளாயிருந்தன; பாரும், கிழிந்துபோயின: எங்கள் வஸ்திரங்களுக்கு செருப்புக்களும் நெடும்பிரயாணத்தினாலே பழையவைகளாய்ப்போயின வென்றார்கள். —அப்பொழுது இலரவேலர், யெகோவாவின் வாக்கில் உசாவாமல், அவர்களுடைய ஆகாரத்தின் சிறிது வாங்கிக்கொண்டார்கள். —யோசுவா அவர்களோடு சந்திசெய்து, அவர்களை உயிரோடே காப்பாற்றும்படி உடன்படிக்கை பண்ணினான்: சபையின் பிரபுகள் அவர்களுக்கு ஆணையிட்டிக்கொடுத்தார்கள்.

அவர்களோடே உடன்படிக்கை பண்ணின யசுமன்றும்நாளில், அவர்கள் தங்களுக்கு அயலார்களென்றும், தங்களுக்குள்வசிப்பவர்களென்றும் கேள்விப்பட்டார்கள். —இலரவேல் சந்ததியார் யெபிரயானுஞ்செய்கையில் மூன்றாம் நாளிலே கியியோன், கிபிரா, பெரோத், கியியாத்-எயாரிம், என்னும் அவர்களுடையபட்டணங்களிற்சேர்ந்தார்கள். —சபையின் பிரபுகள் இலரவேலின் யாதேவனாகிய யெகோவாவைக்கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியினாலே, இலரவேல் சந்ததியார் அவர்களைச்சங்காரஞ்செய்யவில்லை. சபையாரெல்லாரும் பிரபுகளைக்குறித்துக்குறையாய்ப்பேசினார்கள். —அப்பொழுது சகலபிரபுகளும் சமஸ்த சபையாரையும்நோக்கி, நாங்கள் இலரவேலின் தேவனாகிய யெகோவாவைக்கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டோம்: ஆகையால் நாம் அவர்களைத்தொடலாகாது. —நாம் அவர்களுக்கிட்ட ஆணையினிமித்தம் தங்கோபம் நமதுமேல்வராதபடிக்கு, நாம் அவர்களை உயிரோடேவைத்து ஒன்றுசெய்வோம். —பிரபுகளாகிய நாங்கள் அவர்களுக்கு வாக்குத்தந்தைதஞ்செய்தபடி, அவர்கள் உயிரோடிருக்கட்டும்; ஆனானுஞ்சபையாரெல்லாருக்கும்விறகுவுவெடிகிறவர்களாகவும், தண்ணீர் மொண்டுவருகிறவர்களாகவுமிருக்கக்கடவர்களென்றார்கள்.

பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து, அஉவர்களேநோக்கி, எங்களுக்குள் வாசம்பண்ணுகிற நீங்கள், நாங்கள் உங்களுக்கு மிகத்தரமானவர்களென்று சொல்லி எங்களை வஞ்சித்ததென்ன. —நீங்கள் சபிக்கப்பட்டவர்கள், என் தேவனுடைய ஆலயத்திற்கு விறகுவுட்டிக்கொண்டும், தண்ணீர் மொண்டுகொண்டும்வருகிற பணியிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களை நீங்கமாட்டாதென்றான். —அதற்கு உத்தரமாக அவர்கள் யோசுவாவைநோக்கி, இந்தத்தேசமுழுமையும் உங்களுக்கு ஒப்பிக்கவும், இந்தேசத்தாரெல்லாரையும் உங்களுக்குமுன்பாக அழிக்கவும், உம்முடைய தேவனாகிய யெகோ

(௨) சங். ௨௩. ௧௧, ௧௨. (௩) அதி. ௨. ௨. ௨. சாமு. ௨. ௧. ௨. அதி. ௧. ௨. ௨. (௪) அதி. ௩. ௧. (௫) அதி. ௩. ௧. ௧. யாத். ௨. ௩. ௧. ௨. நியா. ௨. ௨. (௬) உபா. ௨. ௧. ௨. (௭) உபா. ௨. ௧. ௨. யாத். ௨. ௧. ௨. ௩. (௮) எண். ௨. ௧. ௨. ௩. (௯) எண். ௨. ௧. ௨. ௩. (௧௦) எண். ௨. ௧. ௨. ௩. (௧௧) எண். ௨. ௧. ௨. ௩. (௧௨) எண். ௨. ௧. ௨. ௩. (௧௩) எண். ௨. ௧. ௨. ௩. (௧௪) எண். ௨. ௧. ௨. ௩. (௧௫) எண். ௨. ௧. ௨. ௩. (௧௬) எண். ௨. ௧. ௨. ௩. (௧௭) எண். ௨. ௧. ௨. ௩. (௧௮) எண். ௨. ௧. ௨. ௩. (௧௯) எண். ௨. ௧. ௨. ௩. (௨௦) எண். ௨. ௧. ௨. ௩. (௨௧) எண். ௨. ௧. ௨. ௩. (௨௨) எண். ௨. ௧. ௨. ௩. (௨௩) எண். ௨. ௧. ௨. ௩. (௨௪) எண். ௨. ௧. ௨. ௩. (௨௫) எண். ௨. ௧. ௨. ௩.

வா தமது தாசனாகிய மோசேக்குக்கட்டினாயிட் டாரென்று உமது அடியாராகிய நாங்கள் நிச்சயமாகக்கேள்விப்பட்டதினால், எங்கள் சேவனியித்தம் உங்களுக்கு மிகவும்பயந்து, இந்தக்காரியத்திலுதைச்செய்தோம்.—இப்பொழுது உமது கையிலிருக்கிறோம்: உம்முடையபார்வைக்கு நன்மையும்கியாயமுமானபடி, எங்களுக்குச்செய்யுமென்றார்கள்.—அப்படியே யோசவா அவர்களுக்குச்செய்தான், இஸரவேல் சந்ததியார் அவர்களைக்கொன்றுபோடாதபடி அவர்களைத் தப்புவித்து,—உள இந்நாள்வரைக்குமிருக்கிறபடி அந்நாளில் அவர்களைச்சபைக்கும், யெகோவாதெரிந்துகொள்ளுமிடத்திலிருக்கிறவேதிகைக்கும், விறகு வெட்டுகிறவர்களைகவுந் தண்ணீர்மொண்டு வருகிறவர்களைகவுஞ்செய்தான்.

யி. அதிகாரம்.

க. கியோனியருடன் ஐந்து இராசாக்கள் யுத்தஞ்செய்தல்: க. யோசவாவுக்கு அதையறிவித்தல்: ட. அவ்வைந்து இராசாக்களுடன் யோசவா யுத்தஞ்செய்தல்: ஐ. யோசவாவின் கட்டினாயினால் சந்திர சூரியர் ஆகாயத்தில் தரித்துநிறல்: ஐ. அவ்வைந்து இராசாக்களுங்கெப்பியிலே போயொளித்தல்: உ. அவர்களைப்பிடித்துக்கொல்லல்: உ. மக்கேதா, விப்து, லாகீஷ், காசா, எக்லோன், திபீர் என்னுந்தென்னுகளை வசப்படுத்தல்.

யோசவா ஆயிரப்பிடித்துச் சங்காரம்பண்ணி, யெரீகோவுக்கும் அதின் இராசாவுக்குஞ்செய்தபடி, ஆயிரக்கும் அதின் இராசாவுக்குஞ்செய்ததையுங் கியோனியர்இஸரவேலரோடும் உடன்படிக்கை செய்து அவர்களுக்குட்பட்டதையும் யெருஷலேமின் இராசனாகியஅதோனீசேதெக் கேள்விப்பட்டபொழுது;—கியோனீசேதெக்களின்களில் ஒன்றைப்போலப் பெரிய நகரமும், ஆயிரமும்பொரிதுமாயிருந்தபடியினாலும், அதிலுள்ள சமஸ்தரும்பராக்கிரமசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.—மேலும் யோசவாலோடும் இஸரவேல் சந்தியாரோடும் சந்திசெய்த கியோனீசே நாம் சங்கரிக்கும்படி நீங்கள்என்னிடத்திலவந்து, எனக்குத்துணையாய் நில்லுங்கொன்று,—யெருஷலேமின் இராசனாகிய அதோனீசேதெக் எப்போனீசேஇராசனாகிய ஓகாமுக்கும், யர்முத்தின் இராசனாகிய பீராமுக்கும், லாகீஷின் இராசனாகிய யபீயவுக்கும், எக்லோனீன் இராசனாகிய திபீருக்குஞ்சொல்லி, வினுப்பினான்.—அப்படியே யெருஷலேமின் இராசாவும், எப்போனீன் இராசாவும், யர்முத்தின் இராசாவும், லாகீஷின் இராசாவும், எக்லோனீன் இராசாவுமாகிய எமோரியரின் ஐந்து இராசாக்களுங் கூடிக்கொண்டு, தங்கள் சமஸ்தசேனைக

னோடும் ஏறிப்போய், கியோனீசேருமுன் இறங்கி அதற்கெதிராக யுத்தம்பண்ணினார்கள். அப்பொழுது கியோனீசேயர் சிலரையழைத்து, நீங்கள்கில்காலிலிருக்கிற பாளையத்திலுள்ள யோசவாவினிடத்திற்போய், மலைகளில்வாசம்பண்ணுகிற எமோரியரின் இராசாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாகக் கூடிவந்திருக்கிறார்கள்; ஆதலால் நீர் அடியேங்களைக் கைவிடாமற் சீக்கிரமாய் எங்களிடத்திலவந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் தவிசெய்யுமென்று சொல்லுங்கொன்று சொல்லியனுப்பினார்கள்.—உடனே யோசவாவும், அவனுடன் கூடப்படை ஒருராகிய சமஸ்தசனங்கரும், பராக்கிரமவீரர்யவருங் கில்காலினின்றே ஏறிப்போனார்கள்.

அப்பொழுது யெகோவா யோசவாவை அநோக்கி, நான் அவர்களை உன்கையில் ஒப்பித்தேன், அவர்களில் ஒருவனும் உனக்கெதிர்த்து நிற்கமாட்டான்: ஆகையால் அவர்களுக்குப்பயப்படவேண்டாமென்றார்.—யோசவா கில்காலிலுண்டு இராமுழுவதும் கடந்து, சடிதியாய் அவர்களிடத்திற்சேர்ந்தான்.—அப்பொழுது யெகோவா அவர்களை இஸரவேலருக்கு முன்பாகக் கலங்கப்பண்ண, இவர்கள் கியோனீசேவர்களை மிகவும் அதிகமாய் வெட்டி, பேதோரேனுக்குப்புகிற வழியாய்த்தாரத்தி, அசேகா, மக்கேதாவரைக்கும் முறிய அடித்தார்கள்.—அவர்கள் பேதோரேனிலிருந்திறங்குகிற வழியில் இஸரவேலருக்கு முன்பாக ஓடிப்போகையில், அசேகாவில் சேருகிறவரைக்கும் யெகோவா வானத்திலிருந்துபெரிய கற்களை அவர்கள்மேல் வீசினார், அவைகளால் அவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள்: இஸரவேலருடைய கட்கத்தினாலே கொலைசெய்யப்பட்டவர்களிலும் கண்மையினாலே செத்தவர்கள் அநேகர்.

யெகோவா எமோரியரை இஸரவேலருக்கு முன்பாக ஒப்பித்த அந்தத்தினத்தில் யோசவா யெகோவாவுடன்பேசி, பின்பு இஸரவேலர்முன்னிலையில், சூரியனே, நீ கியோனீசேமேலும், சந்திரனே நீ அயாலோன் பள்ளத்தின் மேலும், நில்லுங்கொன்று.—சனங்கள் தங்கள் சத்துருக்களிடத்திற் பழிவாங்குமளவும் சூரியன் நின்றுவிட்டது, சந்திரனுந் தடைப்பட்டது, இது யாஷேருடைய புத்தகத்திலல்லவோ எழுதியிருக்கின்றது. சூரியன் அஸ்தமிக்கத்தீவரியாமல் ஏறக்குறைய ஒரு பகல்முழுதும் ஆகாமத்தியிலே நின்றுவிட்டது.—இப்படி யெகோவா ஓச ஒருமனுஷனுடைய சொற்கேட்ட அந்தநாளைப்போன்ற நாள், அதற்கு முன்னுமில்லை, அதற்குப்பின்னுமில்லை: யெகோவாவே இஸரவேலருக்காக யுத்தம்பண்ணினார்.

(உ) ஆதி.யெ.க. (உ) க.நானா.க.உ. எஸ்.ரூ.அ.உ.வ. வச.உ.க.உ.க. உபா.யெ.உ. (ய) ஆதி.க. ஆதி.க.உ.க. ஆதி.அ.உ.உ.க.உ. ஆதி.க.யெ. (உ) யா.த.யெ.யெ.யெ.யெ. உபா.யெ.உ. (க) வச.க. ஆதி.க.யெ. (ஊ) ஆதி.க.உ. (ச) ஆதி.க.யெ. (எ) ஆதி.அ.க. (அ) ஆதி.யெ.க. நியா.ச.யெ. ஆதி.க.யெ. (ஐ) நியா.ச.யெ. க.சாமு.எ.யெ.யெ. சங்.யெ.யெ. ஏசா.உ.அ.உ.க. ஆதி.யெ.க.யெ. ஆதி.யெ.க.யெ. (ய) சங்.யெ.யெ.யெ. ஏசா.க.யெ.யெ. வெளி.யெ.உ.க. (ய) ஏசா.உ.அ.உ.க. அபக.க.யெ. நியா.யெ.யெ. (ய) உ.சாமு.க.உ.எ. (ய) ஏசா.க.யெ.யெ. உபா.க.யெ.

20 பின்பு யோசுவா சமஸ்த இலரவேலரோடும் கில்காலிலுள்ள பானயத்திற்குத்திரும்பினான்.— 21 அந்த ஐந்து இராசாக்களும் ஒடிப்போய், மக்கே தாலிவிருக்கிற ஒருகுகையில் ஒளித்துக்கொண்டார்கள்.—அவ்வைந்து இராசாக்களும் மக்கே தாலிவிருக்கிற ஒருகுகையில் ஒளித்திருந்து, அகப்பட்டார்களென்று யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது.—யோசுவா பெரியகற்களை உருட்டிக் குகையின்வாயைமூடி, அவ்விடத்தில் அவர்களைக் காவல்பண்ணும்படி ஆள்களை ஏற்படிக் கொடுத்தான்.—நீங்கள் தாமதப்படாமல், உங்கள் சத்துருக்களைத்தொடர்ந்து, பின்னணியைச் சங்கரியுங்கள்; அவர்களைத் தங்கள் கரங்களிற் பிரவேசிக்கவிடாதிருங்கள்: உங்கள் தேவனாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் ஒப்பித்தாரென்றான்.—சத்துருக்கள் நாசமடையும் வரைக்கும், யோசுவாவும் இலரவேல் சந்ததியாரும் அவர்களை மகாபெரிய சங்காரத்தோடேகொலைசெய்து முடியும் சமயத்தில், சிலர்தப்பி அரசுணுள்ள கரங்களுக்குட்டிக்குந்தார்கள்.—பின்பு சமஸ்தசனங்களுக்கு சமாதானத்துடன் மக்கேதாலிவிருக்கிற பானயத்திலுள்ள யோசுவாவின் டத்திற்குத் திரும்பினார்கள்: இலரவேல் சந்ததியாருக்கு விரோதமாக ஒருவனுந்தன் காவை அசைக்கடியில்லை.

22 யோசுவா குகையின் வாயைத்திறந்து, அந்த ஐந்து இராசாக்களையும் அந்தக் குகையிலிருந்து என்னிடத்திற் கொண்டுவாருங்கொண்டான்.— 23 அப்படியே அவர்கள் யெருஷலேமின் இராசாவும், எப்ரோனின் இராசாவும், யர்முத்தின் இராசாவும்,லாகேஷின் இராசாவும், எக்லோனின்இராசாவும், இராசாக்களையும், அந்தக்குகையிலிருந்து அவனிடத்திற் கொண்டுவந்தார் 24 சன்.—அவர்களை யோசுவாவின் டத்திற்குக் கொண்டுவந்தபொழுது, யோசுவா சமஸ்த இலரவேலரையும் அழைப்பித்து, தன்னுடன் போய்வந்த படைஞரின் அதிபதிகளைக்கொக்கி, நீங்கள் சமீபமாகவந்து, இந்த இராசாக்களுடைய கழுத்துக்களின்மேல் உங்கள் கால்களை வையுங்கொண்டு சொல்ல; அவர்கள் சமீபமாகவந்து, தங்கள் கால்களை அவர்களுடைய கழுத்துக்களின்மேல்வைத்தார்கள்.—பின்பு யோசுவா அவர்களைநோக்கி, நீங்கள் எதிர்த்த யுத்தஞ்செய்யும் உங்கள் சத்துருக்களெல்லாருக்கும் யெகோவா இப்படியே செய்வான்: ஆகையால் பயப்படவுங் கலங்கவும் வேண்டாம், திடங்கொண்டு தைரியமாயிருக்க உகொண்டான்.—அதற்குப்பின்பு யோசுவா அவர்களை அடித்துக்கொலைசெய்து, ஐந்து மரங்களில் தூக்குவித்தான்: அந்தமரங்களிற் சாயங்காலபரி உபயந்தத் தொங்கினார்கள்.—ஞரியன் அஸ்தமிக்கிற பொழுதுயோசுவாகட்டினாயிட, அவர்களைமரங்களைவிட்டிறக்கி, அவர்கள் ஒளித்துக்கொண்டிருந்தகுகையில் இட்டு, இங்காளளவுமிருக்கிறபடி

பெரியகற்களால் அந்தக்குகையின் வாயை மூடினார்கள்.

அந்நாளில் யோசுவா மக்கேதாவைப்பிடித்து, 25 அதைக்கட்கத்தின் வாயினாலே சங்கரித்து, அதின் இராசாவையும், அதிலுள்ள சமஸ்த பிராணிகளையுஞ்சங்கரித்தான்; ஒருவரையும் மிகுதியாக விடவில்லை: யெகோவின் இராசாவுக்குச் செய்தபடியே, மக்கேதாவின் இராசாவுக்குஞ்செய்தான்.—மக்கேதாவின்னறும் யோசுவா சமஸ்த இலரவேலரோடும் விப்பினாவுக்குப்போய், விப்பினாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினான்.— அதையும் அதின் இராசாவையும் யெகோவா கவி இலரவேலரின் கையிலொப்பித்தார்; யோசுவா கட்கத்தின்வாயினால் அதையும், அதிலுள்ள சமஸ்த பிராணிகளையுஞ்சங்கரித்தான்; அதில் ஒருவரையும் மீதியாகவிடவில்லை: யெகோவின் இராசாவுக்குச் செய்தபடியே அதின் இராசாவுக்குஞ்செய்தான்.—விப்பினினின்றும் யோசுவா 26 சமஸ்த இலரவேலரோடும் லாகேனுக்குப்போய், அதற்கெதிரே பானயமிறங்கி, அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணினான்.—யெகோவா லாகேனை இலரவேலரின் கையில் ஒப்பித்தார், அவர்கள் இரண்டாம்நாளில் அதைப்பிடித்து விப்பினாவுக்குச் செய்தபடியே அதையும், அதிலுள்ள சமஸ்த பிராணிகளையுஞ் கட்கத்தின்வாயினால் சங்கரித்தார்கள்.—அப்பொழுது கெசேரின் இராசாவாகிய ஓராம் லாகேனுக்குத் துணைசெய்யும்படிவந்தான்; யோசுவா அவனையும், அவனுடைய சனங்களையும், ஒருவரும் மீத்திராதபடி, சங்கரித்தான்.—லாகேஷினின்றும் யோசுவா சமஸ்த 27 இலரவேலரோடும் எக்லோனுக்குப்போய், அதற்கெதிரே பானயமிறங்கி, அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணினான்.—அந்நாளில் அதைப்பிடித்து, லாகேனுக்குச் செய்தபடியே அதைக்கட்கத்தின்வாயினால் சங்கரித்துசெய்தான்; அதிலுள்ள சமஸ்த பிராணிகளையும் அந்நாளிலே சங்காரம்பண்ணினான்.—பின்பு எக்லோனினின்றும் யோசுவா சமஸ்த இலரவேலரோடும் எப்ரோனுக்குப்பிறப்பட்டுப்போய், அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணினான்.—அதைப்பிடித்து எக்லோனுக்குச் 28 செய்தபடியே அதையும், அதின் இராசாவையும், அதைச்சேர்ந்தசகலபட்டணங்களையும், அவைகளிலுள்ள சமஸ்த பிராணிகளையுஞ் கட்கத்தின்வாயினால் சங்கரித்தான்; ஒருவரையும் மீத்திராதபடி சமஸ்த பிராணிகளையுஞ்சங்கரித்தான்.—பின்பு யோசுவா சமஸ்த இலரவேலரோடு 29 பின்பு இருக்குத்திரும்பி, அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணினான்.—அதையும் அதின் இராசாவையும் அதைச் 30 சேர்ந்தசகலபட்டணங்களையும்பிடித்து, அவைகளைக் கட்கத்தின்வாயினாலே சங்கரித்து, அவைகளிலுள்ள சமஸ்த பிராணிகளையுஞ்சங்கரித்தான்; ஒருவரையும் மீதியாக விடவில்லை; எப்ரோனுக்கும், விப்பினாவுக்கும் அ

(20) வச.ச.க. (23) யா.ந.ய.க.எ. (24) சங்.ள.ச.ய. சங்.ள.ய.டு. ஏ.சா.உ.க.டு.சு. மல்.ச.க. (25) உபா.க.க.சு. 26. உபா.க.உ.க. (27) அதி.அ.உ.க. (28) உபா.உ.க.உ.க. (29) அதி.சு.உ.க. (கூச) நியா.க.யி. (கூஅ) நியா.க.யி.க. உராசடு

கின் இராசாவுக்குஞ்செய்தபடியே திபீருக்கும்
 சய அதின் இராசாவுக்குஞ்செய்தான்.—இப்படியே
 யோசுவா மலையிலும், தென்றிசையிலும், தாழ்ந்த
 பூமியிலும், நீரூற்றுஸ்தானத்திலுமுள்ள சமஸ்த
 தேசங்களையும், அவைகளின் இராசாக்களெல்
 லாரையுஞ் சங்கரித்து, இஸரவேலின் தேவனா
 கிய யெகோவா கட்டளையிட்டபடி ஒருவ
 ரையும் மீதியாக விடாமல், சுவாசமுள்ள யா
 சக வையும் சங்கரம் பண்ணினான்.—காதேஷ்பர்னி
 யதொடங்கிக் காசாவரைக்குமுள்ளதையும், கிபி
 யோன் வரைக்குமுள்ள கோஷேன் நாட்டை
 சஉ யுஞ் சங்கரஞ்செய்தான்.—இஸரவேலின் தேவ
 னாகிய யெகோவா இஸரவேலருக்காக யுத்
 தம்பண்ணினபடியினாலே, யோசுவா அந்த இரா
 சாக்களெல்லாரையும் அவர்களுடையதேசத்தை
 சக யும் ஒருமிக்கப்பிடித்தான்.—பின்புசமஸ்த இஸர
 வேலரோடும் கில்காலிலுள்ள பாளயத்திற்குத்தி
 ரும்பினான்.

106. அதிகாரம்.

க. வடநாட்டிலுள்ள அநேக இராசாக்கள் இஸர
 வேல் சந்ததியாருக்கு விரோதமாய்க்கூடிவரல்:
 சு. அவர்கள் நாசமடைதல்: டி. ஆத்தோர் நகரத்
 தைப்பிடித்துத்தகனித்தல்: டிசு. அநேகநாடுகளை
 வசப்படுத்தல்: உக. ஏனாகியரைச்சேதித்தல்.

ஆத்தோரின் இராசாவாகிய யாபீன் அதைக்
 கேள்விப்பட்டபொழுது, அவன்மாதோளின் இ
 ராசாவாகியயோபாபுக்கும், ஷிம்ரோனின் இரா
 சாவுக்கும், அக்ஷாபின் இராசாவுக்கும்,—வடக்
 கேயுள்ள மலைகளிலுங் கின்னரோத்துக்குத்தெற்
 கேயுள்ள நாட்டுப்புறத்திலுந் தாழ்ந்தபூமியிலும்
 தோரின் மேற்கெல்லையிலும் இருந்த இராசாக்க
 ளுக்கும்,—கிழக்கிலும்மேற்கிலுமிருந்த காணா
 யருக்கும், மலைகளிலிருந்த எமோரியர், எத்தியர்,
 பெர்சியர், எபூசியர் என்னும் இவர்களுக்கும்,
 எர்மோனடிவாரத்திலே மிஸ்பாதேசத்திலிருந்த
 ஈவியருக்கும் ஆளனுப்ப;—அவர்கள், கடற்கரை
 யின் மணலாப்போல் மிருந்த திரளான தங்கள்
 படைரூராகிய சமஸ்தசனங்களுடும், மிருதி
 யானகுதிரைகளோடும், இரதங்களோடும் கூடப்
 புறப்பட்டார்கள்.—இந்த இராசாக்களெல்லாருங்
 கூடி இஸரவேலருக்கு விரோதமாகயுத்தம் பண்
 ணும்படிவந்து, ஏகமாய் மேரோம் சலசமீபத்தில்
 ஒருமிக்கப்பாளயம் இறங்கினார்கள்.

சு அப்பொழுது யெகோவா யோசுவாவை
 நோக்கி, நீ அவர்களுக்குப்பயப்படவேண்டாம்:
 நாளை இந்நேரத்திலே நான் அவர்களெல்லாரை
 யும் இஸரவேலருக்குமுன் கொலையுண்பவர்க
 ளாக ஒப்பிப்பேன்: அவர்களுடைய குதிரைக
 ளின் குதிக்கால்நரம்புகளை அறுத்து, அவர்கள் இ
 ரதங்களை அகீகினியிலொலெரிக்கக்கடவாயென்

றார்.—யோசுவாவும் அவனுடன்கூடியபடைளு
 ராகிய சமஸ்தசனங்களும், சடிதியாய் மேரோம்
 சலசமீபத்தில் அவர்களிடத்திற்சென்று, அவர்
 கள்மேற்பாய்ந்தார்கள்.—யெகோவா இஸர
 வேலரின் கையில் அவர்களைஒப்பித்தார்: அவர்
 களைச்சங்கரித்துப் பெரிய சீதோன் மட்டும், உப்
 பளமட்டும் கிழக்கேயுள்ள மிஸ்பே பள்ளமட்
 டும் துரத்தி ஒருவரையும் மீதியாகவிடாமல் அவர்
 களைச்சங்கரித்தார்கள்.—யோசுவா தனக்கு யெ
 கோவா சொன்னபடி அவர்களுக்குச் செய்
 தான்: அவர்களுடைய குதிரைகளின் குதிக்கால்
 நரம்புகளை அறுத்து, அவர்களுடைய இரதங்களை
 அக்கினியாலொலரித்தான்.

அக்காலத்திலே யோசுவா திரும்பி ஆத்தோ
 ரைப்பிடித்து, அதின் இராசாவைக்கட்கத்தினா
 லேசங்காரஞ்செய்தான். முன்னே ஆத்தோரான
 து அந்த இராச்சியங்ளெல்லாவற்றிற்கும் இராச
 தானியாயிருந்தது.—அதிலிருந்த சமஸ்த பிரதா
 னிகளையும் கட்கத்தின்வாயினாலேவெட்டிச்சங்
 காரம் பண்ணினார்கள்: சுவாசமுள்ளதொன்றும்
 மீதியாகவில்லை: ஆத்தோரை அக்கினியினாலேத
 கித்தான்.—அந்த இராசாக்களின் சகலநகரங்களை
 டெயும், அவைகளின் இராசாக்களெல்லாரையும்,
 யோசுவாபிடித்துக்கட்கத்தின் வாயினாலே சங்க
 ரித்து, யெகோவாவின் தாசனாகியமோசேகட்
 டளையிட்டபடி அவர்களைச்சங்காரம் பண்ணி
 னான்.—அரணழியாதசமஸ்தநகரங்களுக்கும், இஸ
 ரவேலர் தகியாமல் விட்டுவிட்டார்கள்; ஆத்தோ
 ரைமத்திரம் யொசுவா தகித்தான்.—அந்நகரங்
 ளுகளிலுள்ள எல்லாப்பொருள்களையும், மிருக
 களையும், இஸரவேல் சந்தியார் தங்களுக்குக்
 குக்கொள்ளிப்பொருளாக எடுத்துக்கொண்டார்
 கள்; மனிதர் யாவரும் மாளுகிறவரைக்கும் அ
 வர்களைக் கட்கத்தின் வாயினால் சங்கரித்தார்
 கள், சுவாசமுள்ள ஒருவரையும் அவர்கள் மீதி
 யாகவிடவில்லை.—யெகோவாதமது தாசனா
 கியமோசேக்குக்கட்டளையிட்டபிரகாரம், மோ
 சே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்;
 அப்படியே யோசுவாசெய்தான், யெகோவா
 மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும்
 அவன்செய்யாமல்விடவில்லை.

இந்தப்பிரகாரம்யோசுவாசெய்ருக்குஏறிப்போ
 கிற ஆலாக்கமலெதொடங்கி, விபாளேன் பள்ளத்
 தில் எர்மோன் மலையினடிவாரத்திலிருக்கிற பா
 கால்காத்வரையிலுமுள்ள தேசமாகிய மலைகளை
 யும், தென்னாட்டையும், கோஷேன்நாட்டினத்தை
 யும், பள்ளத்தையும், சமபூமியையும் இஸரவேலி
 ன்மலையையும், அதின்சமபூமியையும், பிடித்துக்
 கொண்டு,—அவைகளின் இராசக்களெல்லாரை
 யெயும்பிடித்து, அவர்களைவெட்டிக்கொண்டுபோட்

(சய) உபா.உய.யசு.யஎ. (சக) ஆதி.ய.யக. அதி.யக.யசு. (சஉ) வச.யச.—(யக. அதி. க.) அதி.ய.ச. அதி.யக.யகி.
 (உ) எண்.கச.யக. அதி.யஎ.யக. நியா.க.உஎ. (க) நியா.க.க. அதி.யக.யக. ஆதி.கச.சக. (ச) ஆதி.உஉ.யஎ. ஆதி.
 கூஉ.யஉ. நியா.எ.யஉ. க.சாமு.யக.கி. (சு) அதி.ய.அ. உ.சாமு.அ.ச. (அ) அதி.யக.சு. (க) வச.சு. (யஉ) எண்.கக.
 கிஉ. உபா.உய.யசு.யஎ. (யகி) யாத்.கச.யக.யஉ. உபா.எ.உ. அதி.க.எ. (யசு) அதி.யஉ.அ. அதி.ய.சக. அதி.யஉ.
 எ. (யஎ) உபா.எ.உ.ச. அதி.யஉ.எ.

வெ டான்.—பெருங்காவமாயோசுவா அந்திராசாக்
 கெல்லாரொடம்புத்தம்பண்ணினான்.—கிபியோ
 னியராகிய ஈவியந்தவிர, இலரவேல்சந்ததியாரு
 டன் உடன்படிக்கைபண்ணின நகரமொன்று
 மில்லை: யுத்தஞ்செய்து எல்லாவற்றையும் பிடித்
 உதுக்கொண்டார்கள்.—யெகோவா மோசேக்
 குக்கட்டினையிட்டபிரகாரம் இலரவேல் இவர்
 களைச்சங்கரிக்கும்படி, இவர்கள் அவர்களுக்குவி
 ரோதமாகயுத்தம்பண்ணவரவும், அவர்கள் இவர்
 கன்மேலிரங்காமல் இவர்களைச்சங்கரிக்கவுந் தக்
 கதாக, யெகோவா இவர்களுடைய இருதயத்
 தைக்கடினப்படுத்தத்திருவுளங்கொண்டார்.

உக அக்காலத்திலேயோசுவாபோய் மலைத்தேசமா
 கிய எப்போனிலும், திபீரிலும், அனாபிலும், யூதா
 வின்சகலமலைகளிலும் இலரவேலின் சமஸ்தம
 லைகளிலுமிருந்த ஏனாக்கியரைச்சேதித்து, அவர்
 களை அவர்கள் நகரங்களோடு சங்கரித்தான்.—
 உஉ ஏனாகியரில் காசாவிலும், காத்திலும், அஷ்தோதி
 லுமாத்திரஞ்சிலர் மீந்ததேயன்றி இலரவேல்சந்த
 தியாரின் தேசத்தின் ஒருவரும் மீதியாகவில்லை.—
 உக யெகோவா மோசேக்குச் சொல்லிய பிரகா
 ரம் யோசுவா அந்தத்தேசமனைத்தையும்பிடித்து,
 அதை இலரவேலின்கோத்திரங்களுடையவகுப்
 புக்களின்படியே அவர்களுக்குச் சுதந்தரமாகக்
 கொடுத்தான். தேசத்திலுய்த்தமில்லாதொழிந்தது.

வெ. அதிகாரம்.

க. மோசே பிடித்த இரண்டு இராசாக்களின் தே
 சம் பங்கிடப்படல்: எ. யோசுவாபிடித்த முப்
 பத்தொரு இராசாக்களின் நாம விபரம்.

யோர்தானுக்கப்புறத்தில் சூரியனுதிக்கிற கீழ்த்
 திசையில் இலரவேல்சந்ததியார், அரீனான் நதி
 தொடங்கி எரீமோன் மலையட்டுமுள்ள சமபூ
 மியாகிய தேசத்தின் இராசாக்களைச் சங்கரித்
 து, அவர்களுடைய தேசமுழுவதையும் சுதந்த
 ரித்துக்கொண்டார்கள்.—அந்த இராசாக்களில்
 எஷ்போனில்வசித்த எமோரியரின் இராசாவா
 கிய சீகோன், அரீனான் நதியோரத்திலுள்ள அ
 ரோவேர்தொடங்கி நதியின் மத்தியஸ்தானமும்,
 பாதிக்கிலியாத்து முட்பட அம்மோன்சந்ததியா
 ரின் எல்லையான யாப்போக் மட்டுமுள்ளதேசத்
 தையும்,—சமபூமிதொடங்கிக் கிழக்கேயிருக்கி
 ரு கின்னரோத்துக்கடல்மட்டும், அதுமுதல் பே
 தலீமோத்துக்குப்போகிற வழியுட்படக் கிழக்
 கேயிருக்கிற சமபூமியின்கடலாகிய உப்புக்கடல்
 மட்டுமுள்ள தேசத்தையும், தெற்கே அஷ்தோத்
 பிஸ்காவுக்குத் தாழ்வான தேசத்தையும் ஆண்
 டான்.—வீரருக்குள்ளே மீதியாகவிருந்த பாஷா

னின் இராசாவாகிய ஓகின் எல்லையையுஞ்சுதந்
 தரித்துக்கொண்டார்கள், அவன் அஷ்தாரோத்தி
 லும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,—எரீமோன் ம
 லையையும், சல்காவையுக் கிஐரியர்,மாகாத்தியர்
 இவர்களுடைய எல்லையட்டுமுள்ள தேசத்தையு
 ம், எஷ்போனின் இராசாவாகிய சீகோனுக்கு
 எல்லையாயிருந்த பாதிக்கிலியாத் மட்டுமுள்ள
 பாஷான் தேசமனைத்தையும் ஆண்டான்.—அவர்
 களை யெகோவாவின் தாசனாகிய மோசே
 யும் இலரவேல் சந்ததியாருஞ் சங்காரஞ்செய்
 தார்கள்: யெகோவாவின் தாசனாகிய மோ
 சே அத்தேசத்தை ரூபேனியருக்கும், காத்தியருக்
 கும், மனாஷேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்
 தரமாகக்கொடுத்தான்.

யோர்தானுக்கிப்புறத்திலே மேற்கே லிபானே
 னின் பன்னத்திலுள்ள பாகால் காத்தமுதற்கொண்
 டி, சேயிருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலையட்டு
 முள்ளதேசத்தையோசுவா இலரவேல்கோத்திரங்
 களுக்குச் சுதந்தரமாகப்பகிர்ந்துகொடுத்தான்.—
 அந்தத்தேசத்தின்மலைகளிலும், பன்னங்களிலும், அ
 சமபூமியிலும், நீரூற்றுஸ்தானங்களிலும், வனத்
 திலும், தென்னுட்பிலும், எத்தியர், எமோரியர்,
 கானுனியர், பெரீசியர், சவியர், எபூசியரும் இ
 ருந்தார்கள்; அவர்களுடைய இராசாக்களை யோ
 சுவாவும் இலரவேல் சந்ததியாருஞ் சங்காரஞ்
 செய்தார்கள்.—அந்த இராசாக்கள் யாரெனில் யெ
 ரீகோவின் இராசா ஒருவன்; பெத்தேலுக்கருகா
 ன ஆயியின் இராசா ஒருவன்.—யெருஷலேமியின்
 இராசா ஒருவன்; எப்போனின் இராசா ஒருவன்.—
 யாழ்முத்தின் இராசா ஒருவன்; லாஷேஷின் இராசா
 ஒருவன்.—எக்லோனின் இராசா ஒருவன்; கெ வெ
 செரின் இராசா ஒருவன்.—திபீரின் இராசா ஒரு
 வக வன்; கெதெரின் இராசா ஒருவன்.—எரீமோவின்
 இராசா ஒருவன்; அராத்தின் இராசா ஒருவன்.—
 லிப்பாவின் இராசா ஒருவன்; அதுல்லாமியின் இ
 ராசா ஒருவன்.—மக்கேதாவின் இராசா ஒருவன்; லக
 பெத்தேலின் இராசா ஒருவன்.—தப்புவாவின்
 இராசா ஒருவன்; எபெரின் இராசா ஒருவன்.—
 அப்பெக்கின் இராசா ஒருவன்; லாஷாரோனின்
 இராசா ஒருவன்;—மாதோனின் இராசா ஒருவன்; லக
 ஆத்தோனின் இராசா ஒருவன்.—ஷிம்ரோன் மோ
 ரானின் இராசா ஒருவன்; அக்ஷாப்பின் இரா
 சா ஒருவன்.—தானுகின் இராசா ஒருவன்; மெகி உக
 தோவின் இராசா ஒருவன்.—கேதேஷின் இராசா
 ஒருவன்; கர்மேலைச்சேர்ந்தயொக்னியாயின்
 இராசா ஒருவன்.—தோரின் கரையைச்சேர்ந்ததோ
 உக ரின் இராசா ஒருவன்; கில்காலுக்கருகானகோயீ

(வெ) வச.உக. (லக) அதி.க.க.எ. (உய) உபா.உய.லக.வெ. உபா.உக.வ. நியா.வச.ச. க.சாமு.உ.உ.கி. க.இரா.
 வெ.வெ. ரோ.க.வெ. (உக) எண்.லக.உ.உ.க. உபா.க.உ. (உஉ) க.சாமு.வெ.ச. அதி.வெ.ச.ச. (உக) எண்.க.ச.
 உ. எண்.உக.லக.—(வெ. அதி. க.) எண்.உக.உ.ச. உபா.க.க. (உ) எண்.உக.உ.ச. (க) உபா.க.வெ. அதி.லக.உ.வ.
 உபா.க.வெ. (ச) எண்.உக.க.இ. உபா.க.ச.வெ. உபா.க.வெ. அதி.லக.வெ. உபா.க.க. (ஓ) உபா.க.வெ. உபா.க.வெ. அதி.
 லக.வெ. உபா.க.வெ. (ஊ) உபா.உக.உ.ச.க. எண்.க.உ.உ.க.க. (எ) அதி.லக.வெ. அதி.லக.வெ. உபா.உ.உ.ச. அதி.
 லக.உக. (அ) அதி.லக.வெ. யாத்.க.வெ. அதி.க.க. (க) அதி.க.உ. அதி.அ.உக. (வ) அதி.லக.வெ. (வெ) அதி.லக.வெ. (லக)
 அதி.லக.வெ. (லக) அதி.லக.வெ. (லக) அதி.அ.வெ. அதி.அ.வெ. நியா.க.உ. (வெ) க.இரா.ச.வெ. (வெ) ஏசா.க.க.க.
 (லக) அதி.லக.வெ. (உய) அதி.லக.வெ. அதி.லக.வெ. (உஉ) அதி.லக.வெ. (உக) அதி.லக.வெ. அதி.லக.வெ. ஏசா.க.க.க.

உச மின் இராசா ஒருவன்.—நிர்சாவின் இராசா ஒருவன்; ஆகமுப்பத்தொரு இராசாக்கள்.

யி.க. அதிகாரம்.

க. மீந்ததேசத்தின் எல்லையைத்தெரிவித்தல்: யி.க. ருபேன்வயிசத்தாரின் சுதந்தரத்தை விவரித்தல்: உச. காந்தவயிசத்தாரின் சுதந்தரத்தை விவரித்தல்: உக. மனாஷேயின் பாதிவயிசத்தாரின் சுதந்தரத்தை விவரித்தல்.

யோசுவாவயது சென்றுவிருந்தனையொழுது, யெகோவா அவனை நோக்கி, நீயது சென்றுவிருந்தனையிருக்கிறாய், இன்னஞ்சுதந்தரித்துக்கொள்ளத்தக்கதேசம்மிகவும் அதிகமாயிருக்கின்றது.—

உ எகிப்துக்கெதிரான சீகோராறுதொடங்கிக்கானானியரைச்சேர்ந்ததாக எண்ணப்படுகிறவடக்கேயுள்ள எக்ரோனுடைய எல்லாவரைக்குமிருக்கிற கிளூரிமுழுவதும், பெலிஸ்தியருடைய எல்லையாயுள்ளயாவும்,—காசா, அஷ்தோத், அஷ்கலோன், கித்தியன், எக்ரோனென்னும் நகரங்களிலுள்ள ஐ

ச ந்துபிரபுகளுடைய நாமம்,—அவியருடைய நாமம், தெற்கே காணுளியருடைய பூயி முழுவதும், அப்பெக்குட்ட எமோரியருடைய எல்லாவரைக்குமுள்ள சீதோனுக்கடுத்தமெயாராநாமம்,—

கிபலீயருடைய நாமம், கிழக்கே எர்மோன் மலை அடிவாரத்திலுள்ள பாகால் காத்தொடங்கி அமாத்திலப்பிரவேசமாகிறவரைக்குமுள்ள லிபானோன் முழுவதும்,—லிபானோன் முதல் மிசிரபோதமயிவரைக்கும் மலைகளிற்குடியிருக்கிற யாவருடைய நாமம், சீதோனியருடைய எல்லாநாமம் மீதியாக

விருக்கின்றன: நான் இலரவேல் சந்ததியார்முன்னினரும் அவர்களைத் தூரத்திலிடவேன்; நான் உனக்குக்கட்டின யிட்டபடி யே, நீ இலரவேலருக்குச் சுதந்தரமாக இந்தத்தேசத்தைக் குறித்துச் சீட்டுப்போட வேண்டும்.—ஆதலால் ஒன்பது

கோத்திரங்களுக்கும், மனாஷேயின் பாதிக்கோத்திரத்துக்கும், சுதந்தரமாக இந்தத்தேசத்தைப்பங்கிடுவென்றார்.—மனாஷேயின் மற்றப்பாதிக்கோத்திரத்தாரும், ருபேனியரும், காத்தியருந் தங்கள் சுதந்தரத்தை அடைந்தார்கள், அதை யெகோவாவின் தாசனாகிய மோசே கிழக்கேயுள்ளயோர் தானுக்கப்படுத்தி அவர்களுக்குக்கொடுத்தான்.—

அ அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள அரோவேர் நகரமும், நதியின் மத்தியிலிருக்கிற நகரமுந்தொடங்கித் தீபோன் மட்டுமிருக்கிற மேதேபாவின் சமபூமியாவும்,—எஷ்போனிலிருந்து அம்மோனியருடைய எல்லாவரைக்கும் ஆண்ட எமோரியருடைய இராசாவாகிய சீகோனுக்கு உரிய

வைகனாயிருந்த நகரங்கள்யாவும்,—கிவியாத்காடும் கிளூரியார், மாகாத்தியர் இவர்களுடைய எல்லைக்குள்ளானநாமம், எர்மோன் மலை முழுவதும்,—அஷ்தாரோத்திலும், எத்ரேயியிலும் ஆண்டு, மோ உசேயிலை சங்கரிக்கப்பட்டு, தூரத்தப்பட்ட வீரரிஸ்மீதியாகவிருந்தபாஷானின் இராசாவாகிய ஒருக்குச்சல்காமட்டுமிருந்தபாஷான் முழுவதுமாகிய இவைகளையே அவர்களுக்குக்கொடுத்தான்.—அப்படியிருந்தும் இலரவேல் சந்ததியார் கிளூரிய ஐரையும் மாகாத்தியரையும் தூரத்தவில்லை: கிளூரியரும் மாகாத்தியரும் இந்நான்வரைக்கு இலரவேல் மத்தியிலே வசித்திருக்கிறார்கள்.—வேலியின் உச கோத்திரத்துக்குமாதிரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இலரவேலின் தேவனாகிய யெகோவா அவனுக்குச்சொன்னபடி அவருக்கு அக்கினியிலிடப்படுமறைவேத்தியமே அவர்கள் சுதந்தரம்.

ருபேன் சந்ததியாகிய கோத்திரத்துக்கு அவர் மடிகளுடைய குடும்பங்களுக்குத் தக்கதாக மோசே சுதந்தரங்கொடுத்தான்.—அர்னோன் ஆற்றங்கரை யிலுள்ள அரோவேரென்னும் நகரமும், நதியின் மத்தியிலுள்ள நகரமுந்தொடங்கி, மேதேபாவரைக்குமுள்ள சமபூமி முழுவதும்,—சமபூமியிலிருக்கிற எஷ்போனும், அதைச்சேர்ந்த நகரங்களாகிய தீபோன், பாமோத்-பாகால், பேத்-பாகால்-மியோன், யாகாசா, கிதேமோத், மோபாகாத்,—கீரி உச யத்தாயிம், சிப்பமா, பள்ளத்தின் மலையிலுள்ள செய்க ரெத்ஷகார்;—பேத்பேயோர், அஷ்தோத் பிஸ்கா, உயேதஜீமோத்தென்னும் இவைகளும்;—சமபூமியிலுள்ள மற்ற நகரங்கள்யாவும், எஷ்போனில் ஆண்டெவந்த எமோரியருடைய இராசாவாகிய சீகோனுடைய இராச்சியம் முழுவதும் அவர்களுக்குச் சுதந்தரமாயின: அந்தச்சீகோனையும் அத்தேசத்திற்குடியிருந்து சீகோனுக்குச்சேனைத்தலைவர்களாயிருந்த எலி, ரேக்கேம், ரூர், ஊர், ரோபா என்னும் மீதியானின் பிரபுகளையும் மோசே சங்கரித்தான்.—இலரவேல் சந்ததியார் சங்காரஞ் செய்த உமற்றவர்களோடு கூட, பேயோரின் புத்திரனாகிய பிலியாமென்னும் மாயாவித்தைக்காரனை யுட்கடத்தினார் கொலைசெய்தார்கள்.—யோர்தான் உக நதிருபேன் சந்ததியாருக்கு எல்லையாயிற்று: மேற் சொல்லிய நகரங்களும், அவைகளின் கிராமங்களும், ருபேன் சந்ததியாருக்கு அவர்களுடைய குடும்பங்களின்படி வந்தசுதந்தரம்.

காத்தந்தியாரின் கோத்திரத்துக்குமோசே அ உசவர்களுடைய குடும்பங்களுக்குத் தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.—யாசேரும், கிவியாத்தைச் சீகோன் சந்தநகரங்கள்யாவும், ரப்பாவுக்கெதிரேயிருக்கிற அரோவேர்வரைக்குமுள்ள அம்மோன் சந்தியாருடைய பாதித் தேசமும்,—எஷ்போன் தொ

உக

உக

உக

உக

லைக்குள்ளானநாமம், எர்மோன் மலை முழுவதும்,—அஷ்தாரோத்திலும், எத்ரேயியிலும் ஆண்டு, மோ உசேயிலை சங்கரிக்கப்பட்டு, தூரத்தப்பட்ட வீரரிஸ்மீதியாகவிருந்தபாஷானின் இராசாவாகிய ஒருக்குச்சல்காமட்டுமிருந்தபாஷான் முழுவதுமாகிய இவைகளையே அவர்களுக்குக்கொடுத்தான்.—அப்படியிருந்தும் இலரவேல் சந்ததியார் கிளூரிய ஐரையும் மாகாத்தியரையும் தூரத்தவில்லை: கிளூரியரும் மாகாத்தியரும் இந்நான்வரைக்கு இலரவேல் மத்தியிலே வசித்திருக்கிறார்கள்.—வேலியின் உச கோத்திரத்துக்குமாதிரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இலரவேலின் தேவனாகிய யெகோவா அவனுக்குச்சொன்னபடி அவருக்கு அக்கினியிலிடப்படுமறைவேத்தியமே அவர்கள் சுதந்தரம்.

ருபேன் சந்ததியாகிய கோத்திரத்துக்கு அவர் மடிகளுடைய குடும்பங்களுக்குத் தக்கதாக மோசே சுதந்தரங்கொடுத்தான்.—அர்னோன் ஆற்றங்கரை யிலுள்ள அரோவேரென்னும் நகரமும், நதியின் மத்தியிலுள்ள நகரமுந்தொடங்கி, மேதேபாவரைக்குமுள்ள சமபூமி முழுவதும்,—சமபூமியிலிருக்கிற எஷ்போனும், அதைச்சேர்ந்த நகரங்களாகிய தீபோன், பாமோத்-பாகால், பேத்-பாகால்-மியோன், யாகாசா, கிதேமோத், மோபாகாத்,—கீரி உச யத்தாயிம், சிப்பமா, பள்ளத்தின் மலையிலுள்ள செய்க ரெத்ஷகார்;—பேத்பேயோர், அஷ்தோத் பிஸ்கா, உயேதஜீமோத்தென்னும் இவைகளும்;—சமபூமியிலுள்ள மற்ற நகரங்கள்யாவும், எஷ்போனில் ஆண்டெவந்த எமோரியருடைய இராசாவாகிய சீகோனுடைய இராச்சியம் முழுவதும் அவர்களுக்குச் சுதந்தரமாயின: அந்தச்சீகோனையும் அத்தேசத்திற்குடியிருந்து சீகோனுக்குச்சேனைத்தலைவர்களாயிருந்த எலி, ரேக்கேம், ரூர், ஊர், ரோபா என்னும் மீதியானின் பிரபுகளையும் மோசே சங்கரித்தான்.—இலரவேல் சந்ததியார் சங்காரஞ் செய்த உமற்றவர்களோடு கூட, பேயோரின் புத்திரனாகிய பிலியாமென்னும் மாயாவித்தைக்காரனை யுட்கடத்தினார் கொலைசெய்தார்கள்.—யோர்தான் உக நதிருபேன் சந்ததியாருக்கு எல்லையாயிற்று: மேற் சொல்லிய நகரங்களும், அவைகளின் கிராமங்களும், ருபேன் சந்ததியாருக்கு அவர்களுடைய குடும்பங்களின்படி வந்தசுதந்தரம்.

காத்தந்தியாரின் கோத்திரத்துக்குமோசே அ உசவர்களுடைய குடும்பங்களுக்குத் தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்.—யாசேரும், கிவியாத்தைச் சீகோன் சந்தநகரங்கள்யாவும், ரப்பாவுக்கெதிரேயிருக்கிற அரோவேர்வரைக்குமுள்ள அம்மோன் சந்தியாருடைய பாதித் தேசமும்,—எஷ்போன் தொ

உக

உக

உக

உக

உக

உக

உக

உக

உக

உக

உக

உக

உக

உக

டங்கி ராமாத்-மிஸ்பேயின்வழியாய்ப் பிற்ரு
 னீய்வரைக்குமிருக்கிறகாடும், மன்னியிம் தொடங்
 கித்திபீரின் எல்லாவரைக்குமிருக்கிற காடும்,—
 ௨௭ யோர்தான்கதி எல்லையாகியவெப்போனின் இரா
 சாவானசீகோனூடைய இராசீசியத்தின் மற்றப்
 பங்காகிய பன்னத்திலுள்ள பேதாராம், பேதரிம்
 ரு, சக்கோத், சாப்போன் என்னும் இவைகளும்,
 கிழக்கேயோர்தானின் கரையோரமாகக்கின்னே
 ரேத்துக்கடவின் முடிவுவரைக்குமிருக்கிற காடு
 மாகிய இவைகளே அவர்களுக்கு எல்லையாயின.—
 ௨௮ இத்தகரங்களுக்கும் இவைகளின் கிராமங்களும்
 காத்த சந்தியாருக்கு அவரவர்குடும்பங்களின்ப
 டிவந்தசத்தரம்.
 ௨௯ மனுவே சந்தியாரின் பாதிக்கோத்திரத்துக்
 கும், மோசே அந்தமனுவேசந்தியாரின் குடும்
 பங்களுக்குத்தக்கதாகச் சதந்தரங்கொடுத்தான்.—
 ௩௦ மன்னியிம் தொடங்கிப் பாஷானின் இராசாவா
 கிய ஒகினூடைய இராசீசியமாயிருந்த பாஷான்
 முழுமதும், பாஷானிலுள்ளயாயீரினூடையணர்
 கன்பாவுமாகிய அறுபதுநகரங்களே அவர்களு
 ௩௧ டைய எல்லைக்குள்ளாயின.—பாதிக்கிலியாந்தை
 யும், பாஷானிலே அஷ்தாரோத் எத்ரேயி என்
 னும் ஒகினூடைய இராசீசியத்தின் நகரங்களையும்,
 மனுவேயின் புத்திரனாகிய மாகீரின் சந்தியா
 ருக்கு அந்தமாகீரின் சந்தியாரின் பாதிப்பேரு
 ௩௨ டைய குடும்பங்களின்படி கொடுத்தான்.—மோ
 சே கிழக்கே யெரீகோவுக்குச்சமீபமாக யோர்
 தானுக்கக்கரையிலுள்ள மோவாபின் சமபூமிக
 னிற்சதந்தரமாகக்கொடுத்தவைகளினவைகளே.—
 ௩௩ லேவிகோத்திரத்துக்கு மோசேசதந்தரங் கொடுக்
 கவில்லை: இலரவேலின் தேவனாகிய யெகோ
 வாவே தாம் அவர்களுக்குச் சொன்னபடி அவர்
 களுக்குச்சதந்தரமானார்.

ஸ. அதிகாரம்.

௧. ஒன்பதரைக்கோத்திரத்துக்குச் சதந்தரத்தைப்
 பங்கிடல்: ௬. காலேபு சதந்தரம்பெறல்.
 கோனூதேசத்திலே இலரவேல்சந்தியார்சதந்
 தரித்துக்கொண்டதேசங்கள் இவைகளே. ஆசாரி
 யனாகிய எலீயேசாரும், தூனின் புத்திரனாகிய
 யோசுவாவும், இலரவேல்சந்தியாருடையகோ
 த்திரபிதாவமிசத்தலைவரும் அதைச்சதந்தரமாகப்
 ௨ பங்கிட்டார்கள்.—யெகோவா மோசேயைக்
 கொண்டு கட்டினாயிட்டபடி, அவர்கள் சீட்டுப்
 போட்டு ஒன்பதரைக் கோத்திரங்களுக்கு ௮
 ௩ தைச்சதந்தரமாகப் பங்கிட்டார்கள்.—மற்ற இ
 ரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்
 தானுக்கப்புறத்தில்கதந்தரங்கொடுத்தான்: லேவி

யருக்குமாத்திரம் இலரவேலர் மத்தியிலே சதந்
 தரங்கொடுக்கவில்லை.—யோசேப்பின் புத்திரர்க
 ௪ னாகிய மனுவேயும் எப்ராயீமும் இரண்டுகோத்
 திரங்களானார்கள்: ஆதலால் அவர்கள்லேவியருக்
 குத்தேசத்திலே பங்குகொடாமற் குடியிருக்கும்
 படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமா
 ௫ டுகள்முதலான பொருள்களுக்காகப்பேட்டைக
 னையுமாத்திரங் கொடுத்தார்கள்.—யெகோவா
 ௬ மோசேக்குக் கட்டினாயிட்டபடியே இலரவேல்
 சந்தியார் தேசத்தைப்பங்கிட்டார்கள்.
 அப்பொழுது யூதாவின்சந்தியார் கில்காலி
 ௭ லே யோசுவாவினிடத்திற் சேர்ந்தார்கள்: கேளு
 சியனான யெபுன்னேயின் புத்திரனாகிய காலேபு
 அவனைநோக்கி, காலேஷ்பர்னீயவிலே யெகோ
 ௮ வா என்னையும் உம்மையுங்குறித்து, தேவனு
 டைய தாசனாகிய மோசேயிடத்திற் சொல்லிய
 வாக்கை அறிந்திருக்கிறீர்.—இத்தேசத்தைவேவு
 ௯ பார்த்துவரும்படி யெகோவாவின் தாசனாகிய
 மோசே என்னைக்காதேஷ்பர்னீயவிலிருந்தனுப்
 பினபொழுது எனக்குநாற்பதுவயது; நான்திரும்
 பிவந்து என்னுள்ளத்திலே தோன்றியபிரகாரம்
 ௧௦ காரியத்தைத் தெரிவித்தேன்.—என்னுடனவந்த
 ௧௧ என்சகோதரர்கள் சனங்களுடைய மனதைக்க
 ரையப்பண்ணினார்கள்: நானே என்தேவனாக
 ௧௨ கிய யெகோவாவைச்சம்பூரணமாகப்பின்பற்
 ரினேன்.—அந்நாளிலே மோசே என்னைநோக்கி,
 ௧௩ நீ எந்தேவனாகிய யெகோவாவைச்சம்பூ
 ரணமாகப் பின்பற்றினபடியினாலே உன்கால்
 யிதித்தபூமி, சதாகாலமும் உனக்கும், உன்சந்
 ௧௪ தியாருக்கும், சதந்தரமாகுமென்றுசொல்லி ஆ
 ௧௫ னையிட்டான்.—யெகோவா தாம் சொல்லி
 ௧௬ யபிரகாரம் உயிருடன் என்னைக்காத்துக்கொண்
 டார், பாரும், இலரவேல்சந்தியார் வனத்
 தில் அலைந்து திரிகையில் யெகோவா இந்
 ௧௭ தவாக்கை மோசேக்குச்சொல்லி இப்பொழுது
 நாற்பத்தைந்து வருஷமாயிற்று: இப்பொழுது
 ௧௮ எனக்கு ஒன்பத்தைந்துவயது.—ஆயினும் மோலெ
 ௧௯ சே என்னையனுப்பின காளிலிருந்த பிரகா
 ரம் இந்நாளிலும் கான்பெலவானாயிருக்கிறேன்:
 யுத்தத்துக்குப்போய்வர அப்பொழுது எனக்கி
 ௨௦ ருந்தபெலம் இப்பொழுதும் இருக்கின்றது.—ஆண்
 ௨௧ படியினாலே அந்நாளிலே யெகோவா குறித்
 த இத்தமலைநாட்டை எனக்குத்தாரும்; அங்கே
 ௨௨ ஏனக்கியர் இருக்கிறார்களென்றும், அங்குள்ள
 நகரங்கள் பெரியவைகளும் அரணுள்ளவைகளு
 ௨௩ மாகுமென்றுக்கேட்டிருப்பீர்: யெகோவா என்
 பட்சத்திலிருப்பாராகில் யெகோவா சொல்
 வியபிரகாரம் காண் அவர்களைத்தாரத்தி விடுவே

(௨௭) எண்.௧௨.௧௬. ஆதி.௧௬.௪௭. க.இரா.௭.௪௬. எண்.௧௬.௪௧. (௧௫) எண்.௧௨.௪௧. க.நானா.௨.௨௬ (௧௬) அதி.
 ௪௨.௪. எண்.௧௨.௧௬.௪. (௧௬) வ.ச.ஸ. அதி.௪.௪.௭. எண்.௪.௨.௨. உபா.௪.௧. உபா.௪.௨.௨.—(ஸ. அதி. ௧.)
 எண்.௧௬.௪.௭.௪. (௨) எண்.௨௬.௪. (௬) அதி.௪.௬.௪.௬. (௪) ஆதி.௪.௪. (௪) க.நானா.௪.௧.௨. (௫) எண்.௧௬.
 ௨ அதி.௨.௧.௨. (௬) எண்.௧௨.௪.௧. எண்.௪.௪.௨.௪.௪. உபா.௧.௧.௬.௪. எண்.௪.௬.௨.௬. (௭) எண்.௪.௬.௬. எண்.௪.
 ௬. (௮) எண்.௪.௬.௬.௨. உபா.௧.௨.௪. எண்.௪.௪.௨.௪. உபா.௧.௬.௬. (௯) எண்.௪.௪.௨.௬.௨. உபா.௧.௬.௬. அதி.
 ௬.௬. எண்.௪.௬.௨.௨. (௧௦) எண்.௪.௬.௪. (௧௧) உபா.௬.௪.௭. உபா.௬.௨. (௧௨) எண்.௪.௬.௨.௪.௬. சங்.௪.௬.௬.௬.
 ரோ.௪.௬.௬. அதி.௪.௬.௪. நியா.௧.௨.௪.

யுக னென்றான்.—அப்பொழுது யோசுவா யெபுன் னேயின் புத்திரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எப்ரோனை அவனுக்குச் சதந்தரமாகக் கொடுத்தான்.—கேளுகியான யெபுன்னேயின் புத்திரனாகிய காலேபு இஸரவேலின் தேவனாகிய யெகோவாவைச் சம்பூரணமாய்ப் பின்பற்றி னபடியினலே, எப்ரோனானது இந்நாளிலிருக் கிழிபடி அவனுக்குச் சதந்தரமாயிற்று.—முன்னே எப்ரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பெயர். அர்பா என்பவன் ஏனக்கியருக்குள்ளே பெரியவனாயிருந்தான். தேசத்திலே யுத்தமில்லாதொழிந்தது.

விடு. அதிகாரம்.

க. யூதாவமிசத்தாரின் எல்லைக் குறித்தல்: யுக. காலேபு எப்ரோனைச் செய்துச் சதந்தரம்பெறல்: யுக. ஒத்தினியேல் தீபிரைச் செய்துக் காலேபின் கன்னியைப் பெறல்: உய. யூதாவின் சதந்தரத்திலுள்ள பட்டணங்களை விவரித்தல். எபுசியரை அகற்றாமல் விடல்.

யூதா சந்ததியாரின் கோத்திரத்துக்கு அவரவர்குடும்பப்படி பங்குகிடைத்தது; தென்றிசையிலே ஏதோமியின் எல்லைக் குறிக்கின்ற சீனவனமே தென்றிசைக்குக் கடைபெய்லே.—தெற்கெல்லை தெற்கேபாயும் உப்புக்கடலிலுள்ள குடாக்கரைதொடங்கி,—தென்புறத்துள்ள அக்ரபீயின் மேடுகளுக்கும், அங்கிருந்து சீனுக்கும்போய், தெற்கேயிருக்கிற காத்தேஷ்பர்னியவுக்கு ஏறி, எத்சரோனைக்கடந்து அடாருக்கேறிச் சர்காவைச் சுற்றிப்போய்,—அஸ்மோனுக்கும் அங்கிருந்து எகிப்தின் ஆற்றுக்குஞ்சென்று பெரியகடல்மட்டும்போய் முடியும்: இதுவே உங்களுக்குத்தெற்கெல்லை.—கிழக்கெல்லை, யோர்தான் முகத்துவாரம் வரைக்குமுள்ள உப்புக்கடல்.—வடக்கெல்லை, யோர்தானின் உபத்தவாரம் இருக்கிற கடலின்முனை தொடங்கிப் பேதோக்லாவுக்கேறி, வடக்கேயிருக்கிற பேதரபாவைக்கடந்து, ரூபேனுடைய புத்திரனாகிய போவனின் கல்லிலேறிப்போய்,—அப்புறம் அக்கோர்பள்ளத்தைவிட்டுத்திப்பிரிலேறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதுமயீயின் மேட்டுக்குமுன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகச்சென்று, அங்கேயிருந்து ஐன்ஷிமெஷ் என்னுஞ் சலஸ்தானத்துக்குப்போய், ரோகேலென்னுங் கிணற்றுக்குச்சென்று,—அப்புறம் எபுசியர் குடியிருக்கிற தென்புறமாய் இன்லோயின் புத்திரனுடைய பள்ளத்தைக் கடந்து, வடக்கேயிருக்கிற ரெபாயீமருடைய பள்ளத்தின்கடைசியில்மேற்காக இன்லோம் பள்ளத்தின் முன்னிருக்கிற மலையுச்சிவரைக்குமேறி,—

அந்த மலையுச்சியிலிருந்து கெப்தோவாவின் நீருற்றுக்குப்போய்; எப்பிரோன் மலையின் நகரங்களுக்குச்சென்று, கீரியாத் யாரீமாகிய பாசாலாவுக்குப்போய்,—பாசாலாவிலிருந்து மேற்கே யசேயீர்மலைக்குத்திரும்பி, வடக்கேயிருக்கிற கிசாலோனாகிய யாரீம் மலைக்குப்பக்கமாகப்போய், பேத்ஷிமெஷுக்கு இறங்கித் திம்னைவைக்கடந்து,—அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப்பக்கமாகச்சென்று, ஷிக்கிரோனுக்கோடி, பாசாலாமலையைக்கடந்து, யப்பனியேலுக்குச்சென்று, கடலிலே முடியும்.—மேற்கெல்லை சமுத்திரத் தெற்கையே: இது யூதாசந்தியாருக்கு அவரவர்குடும்பப்படி சுற்றிவரும் எல்லை.

யெபுன்னேயின் புத்திரனாகிய காலேபுக்கு, யுக யோசுவா தனக்கு யெகோவா கட்டளையிட்டபடி ஏனக்கின் பிதாவாகிய அர்பாவின் நகரமான எப்ரோனை யூதாசந்தியாருக்குள்ளே பங்காகக்கொடுத்தான்.—அங்கேயிருந்த ஷேஷாய், யசுஅமோன், தல்மாவென்னும் ஏனக்கின் புத்திரர் மூன்றுபேரையும் காலேபுதரத்தி,—அங்கிருந்து கிபீர்டுமிகளிடத்திற் போனான்: முற்காலத்திலே கிபீருக்குக்கீரியாத்செப்பேரென்று பெயர்.

கீரியாத்செப்பேரைச்சங்காரஞ்செய்து பிடிப்பவனுக்கு என்புத்திரியாகிய அச்சாளைவிவாகம் பண்ணிக்கொடுப்பேனென்று காலேபு சொன்னான்.—அப்பொழுது காலேபின் சகோதரனான கெளசின் புத்திரனாகிய ஒத்தினியேல் அதைப்பிடித்தான்: அவன் தன்புத்திரியாகிய அச்சாளை இவனுக்கு விவாகம் பண்ணிக்கொடுத்தான்.—அவ்வளவு புறப்படுகையில், தன் பிதாவினிடத்தில் ஒருவயல்வெளியைக் கேட்கும்படி அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையை விட்டிறங்க, காலேபு அவனைநோக்கி, உனக்கு என்னவேண்டுமென்றான்.—அதற்குத்திரமாக அவன் எனக்கொரு ஆசீர்வாதந்தரவேண்டும்; எனக்குத் தென்னாட்டைத்தந்தீர், நீருற்றையுந் தாருமென்றான். அவன் மேலுள்ள நீருற்றையும், கீழுள்ள நீருற்றையும் கொடுத்தான்.

இதுவே யூதா சந்தியாருக்கு அவரவர்குடும்பப்படி கிடைத்த சதந்தரம்.—தென்றிசையில் ஏதேமியின் எல்லைக்கு எதிர்ப்புறத்திலுள்ள யூதாசந்தியாரின் கோத்திரத்துக்குக்கிடைத்த பட்டணங்களாவன: கப்பசெயேல், ஏதேர், யாகூர்,—இனோ, உத்திமோனோ, அதாதா,—கேதேஷ், ஆத்தசோர், இத் உகலான்.—சீப், தெலெம், பியலோத்,—ஆத்தசோர், உசுஅதத்தா, கிரீயோத், எத்சரோனென்னும் ஆத் உகலோசோர்,—அமாம், ஷிமா, மோலாதா,—அத்சர்க உசு உளதா, எஷ்மோன், பேத்பாலெத்,—அத்சர்ஷுவால், உய

(யுக) அதி.உஉ.க. அதி.யுக.ந. நியா.க.உ.உ. க.நாளா.க.இச.இடு. (யசு) அதி.உக.ய.உ. வச.அ.க. (யடு) ஆதி.உக.உ. அதி.யடு.யுக. அதி.யக.உக.—(யடு) அதி.க.) எண்.கச.க. எண்.கக.கச. (க) எண்.கச.ச. (ச) எண்.கச.ச. (சு) அதி.யஅ.யுக. அதி.யஅ.யெ. (எ) அதி.எ.உக. உசாமு.யெ.யெ. (அ) அதி.யஅ.யுக. உ.இரா.உக.ய. எரே.யுக. உ.சு. அதி.யஅ.உஅ. நியா.க.உக. அதி.யஅ.யுக. (க) அதி.யஅ.யடு. க.நாளா.யுக. நியா.யஅ.ய.உ. (ய) ஆதி.கஅ.யுக. நியா.யச.க. (யக) அதி.யுக.சுக. (யஉ) எண்.கச.ச.எ. (யக) அதி.யச.யுக. அதி.யச.யடு. (யச) நியா.க.ய.உ.ய. எண்.யுக.உஉ. (யடு) அதி.ய.கஅ. நியா.க.யக. (யசு) நியா.க.ய.உ. (யஎ) நியா.க.யுக. எண்.கஉ.ய.உ. (யஅ) நியா.க.யச. ஆதி.உச.சச. ச.சாமு.உடு.உக. (யக) ஆதி.கக.யக.

உக பேர்ஷேபா, பிள்யோத்யா,—பாலா, ஈம், அத்
 கூ கசேம்,—இல்தோலாத், கிசீல், ஓர்மா, -சிக்குலாத்,
 கூ உயன்னா, சன்சன்னா, விபாயேதா, வில்லீம், அ
 யின், ரிம்மோன், கிராமங்கத்தவிர, எல்லாப்பட்
 கூ டணங்கனும் இருபத்தொன்பது.—பன்னமாண ந
 கூ ட்டி ல் எவ்வாறு, சோரிய, அஷ்னா, -சனோகா,
 கூ ஐன்சன்னீம், தப்புலா, ஈனம்.—யர்மூத், அதுல்
 கூ லாம், சொகோ, அசேகா,—ஷாராயீம், அரித்தா
 யீம், கிதேரா, கிதேரோதாயீம், கிராமங்கத்தவி
 வர, பட்டணங்கன் பதினாறு.—சேனான், அதா
 கூ ஷா, மித்தால்காத்,—நிலியன், மிஸ்பே, யொக்
 கூ நீயேல்.—லாகீஷ், பொல்காத், எல்லோன்.—
 சல சக கபூன், இலாமாம், கிதல்ஷ்.—கிதேரோத், பேத்
 தாகோன், நாமா, மக்கேதா, கிராமங்கத்தவிர, பட்
 சட்டணங்கன் பதினாறு.—லிப்பா, ஈதொர், ஆஷா
 சகன்,—இப்பதா, அஷ்னா, கெதீப்.—கேயிலா, அக்
 சச சீப், மாரேஷா, கிராமங்கத்தவிர, பட்டணங்கன்
 சஐ ஒன்பது.—பட்டணங்கனும் கிராமங்கனும் கூட
 சக எக்ரோன்,—எக்ரோன் தொடங்கிச் சமுத்திரமட்
 டும் அஸ்தோத்தின்புறத்தில் சகல பட்டணங்
 சக கனும் கிராமங்கனும்.—பட்டணங்கனும் கிராமங்
 கனும் கூட அஸ்தோத், எகிப்தின் நதிவரைக்கும்
 பெரிய சமுத்திரத்தின் கரைவரைக்குமுள்ள பட்
 சட்டணங்கனும் கிராமங்கனும் கூடக்காசா.—மலை
 சக களிஷ் ஷாமீர், யத்தீர், சொகோ, -நானா, திபீரோன்
 டுவி னப்பட்டகிரியாத்சன்னா.—அனாபு, எஷ்தீமோ,
 டுக் ஆனீம்.—கோஷேன், ஒலோன், கிலோ, கிராமங்
 டு உகத்தவிர, பட்டணங்கன் பதினொன்று.—அராப்,
 டுக் தாமா, இஷியான்.—யானூம், பேத்தப்புலா, அ
 டுசு பேகா.—உம்தா, எப்ரோன் என்னப்பட்ட கிரி
 யாத் அர்பா, சீயோர், கிராமங்கத்தவிர, பட்
 டு டு டணங்கன் ஒன்பது.—மாகோன், கர்மேல், சீப்,
 டுக் யுற்ற.—யெஸ்ரியேல், யோக்தியாம், சனோகா.—
 டுக் கரயின், கிபியா, திம்னா, கிராமங்கத்தவிர, பட்
 டு அட்டணங்கன் பத்து.—அல்கல், பேதூர், கிதோர்.—
 டுக் மாராத், பேதானோத், இலத்தோன், கிராமங்கத்
 கல் விர, பட்டணங்கன் ஆறு.—கிரியாத் எயாரீம், என்
 னப்பட்ட கிரியாத் பாகால், ரப்பா கிராமங்கன்
 கக தவிர, பட்டணங்கன் இரண்டு.—வனத்திலே பே
 க உதரபா, மித்தின், செக்காக்க.—சிப்பூன், உப்பூர்,
 ஐன்செகி, கிராமங்கத்தவிர, பட்டணங்கன் ஆ
 கூ டு.—யெருஷலேம் குடிசனாகிய எழுசியரை யூதா
 சந்ததியார்துரத்தக்கடாமற்போயிற்று; ஆகையா
 ல் இக்கான்மட்டும் எழுசியர் யூதா சந்ததியாரோ
 டேயெருஷலேயிலே வாசம்பண்ணுகிறார்கள்.

யசு. அதிகாரம்.

க. யோசேப்பு வயிசத்தாரின் எல்லையைக்குறித்
 தல்: டு. எப்ராயீமின் வயிசத்தாரின் எல்லையைக்
 குறித்தல்.

யோசேப்பின் சந்தியாருக்கு விழுந்தகீட்டில் க
 அகப்பட்டபங்கு யெர்கோவின் அருகேயிருக்
 கிற யோர்தானிலிருந்து, கிழக்கான யெர்கோ
 வின் தண்ணீருக்குப்போய், யெர்கோ தொடர்
 கிப் பெத்தேவின் மலைகள்வரைக்குமுள்ள வன
 வழியாகச்சென்று,—பெத்தேவிலிருந்து லூசுக்
 உ குப்புறப்பட்டு அரீமீயினுடைய எல்லையாகிய அ
 தரோத்தைக்கடந்து,—மேற்கே யப்பேற்றியின்
 கூ எல்லைக்குள் தாழ்வான பேதோரேனின் எல்லை
 வரைக்கும் செசெர் வரைக்கும் இறங்கி, சமுத்
 திரம்வரைக்கும்போய்முடியும்.—இதையோசேப்
 ச பின் சந்தியாராகிய மனாஷேயும் எப்ராயீமுள்
 சுதந்தரித்தார்கள்.

எப்ராயீம் சந்தியாருக்கு அவரவர்வயிசக்க
 டு ளின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்
 கெல்லை, அதரோத் அத்தார்தொடங்கி மேலான
 பேதோரேன் வரைக்கும் போகின்றது.—மேற்
 கூ கெல்லை மிக்கீதாநிற்குவடக்காகப்புறப்பட்டு, கி
 ழக்கேதானாத் ஷீலோவுக்குத்திரும்பி, அதைய
 ன னோகாவுக்குக் கிழக்காகக்கடந்து,—யனோகாவிலி
 ருந்து அதரோதநகரத்திற்கு இறங்கி, யெர்கோவுக்
 அ கு வந்து யோர்தானுக்குப்புறப்படும்.—தப்புலா
 விலிருந்து மேற்கெல்லை காணாநிக்குப்போய்,
 சமுத்திரத்திலேமுடியும். இது எப்ராயீமின் சந்த
 தியாரின் கோத்திரத்திற்கு அவரவர் வயிசக்க
 டு ளின்படியுண்டான சுதந்தரம்.—பின்னும் எப்ரா
 யீமின் சந்தியாருக்குக்கொடுக்கப்பட்ட நகரங்
 கனும், அவைகளின் கிராமங்கனும், மனாஷேயின்
 சந்தியாருடைய சுதந்தரத்திற்குள்ளேயிருக்கின்
 டு றன.—செசெரிலேவசித்த காணானியரைத்தூத்
 திவிடவில்லை: காணானியர் இந்நான்வரைக்குமி
 ருக்கிறபடி எப்ராயீமருக்குள்ளே வாசம்பண்
 ணி, அவர்களுக்குத்திறைகொடுத்து ஊழியரு
 செய்துவருகிறார்கள்.

யெ. அதிகாரம்.

க. மனாஷேயின் வயிசத்தாரின் சுதந்தரத்தைக்கு
 றித்தல்: எ. தேசத்தின் எல்லைமுதலானவைக
 ளைவிவரித்தல்: யச. யோசேப்பு வயிசத்தார்தல்
 கன் சுதந்தரத்தை விசாலப்படுத்தி யோசுவாவி
 ளிடத்தில் அனுமதிபெறல்.

மனாஷே யோசேப்பின் சேஷ்டபுத்திரனான ப
 க டியினால் அவன்கோத்திரத்திற்கும் பங்குகிடைத்
 தது; மனாஷேயின் சேஷ்டபுத்திரனும் கிவியாத்
 தின் பிதாவுமாகிய மாகீர் யுத்தவீரனானபடியின
 டு லேகிவியாத்தும் பாஷானும் அவனுக்குக்கிடைத்
 தன.—மனாஷேயின் சந்தியாரில் மீதியாயிருந்த
 உ அபியேஸரின் சந்தியாரும், வெலக்கின் சந்ததி
 யாரும், அஸீரியேவின் சந்தியாரும், ஷிகேயின்
 சந்தியாரும், எபெரின் சந்தியாரும், ஷமீதா

(கக) க.சாமு.உ.எ.சு. (கக) எண்.யக.உக. (கஅ) உ.இரா.யச.எ. (சஎ) வச.ச. எண்.கச.சு. (டுக) அதி.ய.சக.
 அதி.யக.யச. (ஞச) அதி.யச.யிடு. வச.யக. (சய) அதி.யஅ.யச. (சக) நியா.க.அ.உக. உ.சாமு.டு.சு. நியா.க.
 உக.—(யச. அதி. உ.) அதி.யஅ.யக. நியா.க.உச. (க) அதி.யஅ.யக. க.நானா.எ.உஅ. (ச) அதி.யஎ.யச. (டு)
 அதி.யஅ.யக. உ.நானா.அ.டு. (சு) அதி.யஎ.எ. (எ) க.நானா.எ.உஅ. (அ) அதி.யஎ.க. (க) அதி.யஎ.க. (ய) நியா.
 க.உக.—(யஎ. அதி. க.) ஆதி.சக.டுக. ஆதி.சக.உய. ஆதி.சஅ.யஅ. ஆதி.டுய.உக. உபா.கய.டு. (உ) எண்.உச.
 உக—கூ. க.நானா.எ.யஅ. எண்.உச.கய. எண்.உச.கக. எண்.உச.கஉ.

வின் சந்தியாரும் ஆகிய இவர்களுக்கு அவரவர் வயிசப்படிப்பங்குடையது: இவர்கள் அவரவர் வயிசப்படி யோசைப்பின் புத்திரனாகிய மனுவேயின் ஆண்மக்கள்.—மனுவேயின் பெளத்திரனும் மாகீரின் புத்திரனாகிய சிவியாத்தின் பெளத்திரனும், எபெரின் புத்திரனாகிய சிலாப்பகாத்துக்குப் புத்திரிகளன்றிப் புத்திரரில்லை. அவன்புத்திரிகளின் நாமங்கள் மல்லான், நோவான், ஒக்லான், மில்க்கான், திரீசான் என்பவைகள்.—அவர்கள் ஆசாரியனாகிய எவீயேசாருக்கும், தூனின் புத்திரனாகிய யோசவாவுக்கும், பிரபுகளுக்கும் முன்பாகவந்து, எங்கள் சகோதரர்களுக்குள்ளே எங்களுக்குச் சுந்தரங்கொடுக்கும்படி யெகோவா மோசேசுக்குக் கட்டளை யிட்டாரென்றார்கள். ஆகையால் அவர்கள் யிதாவின் சகோதரர்களுள்ளே அவர்களுக்கு யெகோவாவின் கட்டளையின்படி சுந்தரங்கொடுத்தான்.—மனுவேயின் புத்திரிகள் அவன் புத்திரருக்குள்ளே சுந்தரம் பெற்றுக்கொண்டார்கள்: மனுவேயின் மற்றப்புத்திரருக்கோ சிவியாதேசங்குடையது.—ஆதலால் மனுவேசுக்கு யோர்தானாக் கப்பறத்திலேயிருக்கிற சிவியாத், பாஷானென்ற தேசங்களையன்றிப்பத்துப்பங்கு களுக்கிடத்தான.

மனுவேயின் எல்லை ஆவேர் தொடங்கிவிடேயின் முன்னிருக்கிற மிக்கீதாவுக்கும், அங்கிருந்து வலப்புறமாக ஐந்துபுவாவின் குடிகளிடத்துக்கும்போகின்றது.—தப்புவா நாம மனுவேசுக்குக்கிடத்தது: மனுவேயின் எல்லையிலுள்ள தப்புவாவோ எப்ராயீம் சந்தியாருக்கு உரித்தாயிற்று.—அப்புறம் அந்த எல்லைகாணவென்ற ஆற்றுக்குப்போய், ஆற்றுக்குத்தெற்காக இறங்குகின்றது: மனுவேயின்பட்டணங்களுக்குள்ளே எப்ராயீயின் இரத்தபட்டணங்களிருக்கின்றன: மனுவேயின் எல்லை ஆற்றுக்குவடக்கேயிருந்துசமுத்திரத்திற்குச் செல்லும்.—தென்புறம் எப்ராயீமுடையது, வடபுறம் மனுவேயினுடையது, சமுத்திரமே அதின் எல்லை; வடக்கே ஆவேரையுங்குடையது நபுக்காரையுந் தொடுகின்றது.—நபுக்காரிலும் ஆவேரிலுமிருக்கிற மூன்றுநாடுகளாகிய பேத்தியானும் அதின் கிராமங்களும், இப்லியமும் அதின்கிராமங்களும், சனங்கனோடு, தோரும் அதின்கிராமங்களும், சனங்கனோடு, ஐன்தோரும் அதின்கிராமங்களும், சனங்கனோடு, தானாகும் அதின்கிராமங்களும், மெகிதோவும் அதின்கிராமங்களும் மனுவேசுக்குரி யெயன்.—மனுவேயின் சந்தியாரால் அந்நகரத்தாரைத்தரத்திவிடக்கூடாமற்போயிற்று. காணியர் அத்தேசத்திலே வசிக்கவேண்டுமென்றிருந்தார்கள்.—இலரவேல் சந்தியார் திடங்

கொண்டபொழுதுங் காணியரைமுழுமையும் தூரத்திவிடாமல், அவர்களிடத்தில் திறைவாங்கிக்கொண்டு வந்தார்கள்.

யோசேப்பின்சந்தியார் யோசவாவைநோக்கி யெகோவா எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்ததினாலே நாங்கள் பெரியசனங்களாயிருந்தும், நீர் எங்களுக்குச்சுந்தரிக்கும்படி ஒரே பாகத்தையும், ஒரே பங்கையுந் தந்ததென்னவென்றார்கள்.—யோசவா அவர்களைநோக்கி, யெகோவாவின் பெரிய சனங்களானால் எட்டிழம்போய், எப்ராயீயின்மலைகள் உங்களுக்கு நெருக்கமாயிருக்கிறபடியினாலே அங்கேபெரிசியர் எப்ராயீமுடைய தேசத்தில் உங்களுக்கு இடமுண்டாகக்கொள்ளுங்கொள்ளு.—அதற்கு யோசேப்பின்சந்தியார் அந்த மலை எங்களுக்குப்போதாது, தாழ்ந்த பூமியிலிருக்கிற பேத்தியானிலும், அதின்கிராமங்களிலும், யெஸ்ரியேவின் தாழ்ந்த பூமியிலும் வசிக்கிற எல்லாக்காணியரிடத்திலும், இருப்பு இரதங்கள் உண்டென்றார்கள்.—யோசவா யோசேப்பின் வயிசத்தாராகிய யெ எப்ராயீமரையும், மனுவேயரையும்நோக்கி, நீங்கள் பெரியசனங்கள், உங்களுக்குமகாபராக்கிரமமுண்டு: உங்களுக்கு ஒரு பங்குமாத்திரமல்ல, மலைகளும் உங்களுடையவைகளாயிருக்கும்.—அது காடானபடியினாலே அதை வெட்டுங்கள், யெ அப்பொழுது அதின் எல்லைமட்டும் அது உங்களுடையதாயிருக்கும்: காணியர் இருப்புரதங்களையுடையவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தாலும் அவர்களை நீங்கள் தூரத்திவிடுவீர்களென்றான்.

வெ. அதிகாரம்.

க. ஆவாசத்தை ஸ்தாபித்தல்: உ. தேசத்தின் எல்லைக்குறிக்க ஆணைப்பல: டி. தேசத்தின் எல்லைப்பங்கிடல்: யெ. பேன்யாயின் சுந்தரத்தைக்குறித்தல் அதிலுள்ள நகரங்களின் நாமங்களை விவரித்தல்.

இலரவேல்சந்தியாராகிய சமஸ்த சபையாரும் உடிலோவிலே ஏகமாய்க்கூடி, சபையின் ஆவாசத்தை அங்கே ஸ்தாபித்தார்கள். தேசம் அவர்களுக்கு வசப்பட்டது.

இலரவேல்சந்தியாரில் தங்கள் சுந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்களிருந்தன.—ஆகையால்யோசவா இலரவேல்சந்தியாரைநோக்கி, உங்கன்பிதாக்களின் தேவனாகிய யெகோவா உங்களுக்குக்கொடுத்ததேசத்தைச் சுந்தரித்துக்கொள்ள வாரூங்கள், நீங்கள் எந்தமட்டும் தாமசமாயிருப்பீர்கள்.—கோத்திரத்தில் மும்மூன்றுமனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்: அவர்கள் புறப்பட்டதேசத்திலேசுற்றித்திரிந்து, அதைத்தங்கள் சுந்தரத்துக்குத்தக்கதாகக்கு

(க) எண்.உக.கக. (ச) அதி.யெ.க. எண்.உஎ.க.எ. (எ) அதி.யெ.க. (அ) அதி.யெ.அ. (க) அதி.யெ.அ. அதி.யெ.க. (யெ) க.நானா.எ.உ.க. க.சாமு.க.யெ. க.இரா.ச.யெ. (யெ) நியா.க.உ.எ.அ. (யெ) அதி.யெ.யெ. (யெ) அதி.யெ.ச. ஆதி.ச.அ.உ.உ. ஆதி.ச.அ.யெ. எண்.உக.கச.க.எ. (யெ) ஆதி.யெ.க. அதி.யெ.உ.உ. (யெ) நியா.ச.க.க. அதி.யெ.யெ. க.இரா.ச.யெ. (யெ) உபா.உ.யெ. (யெ) அதி. க. அதி.யெ.க. ஏ.ஏ.எ.யெ. நியா.வ.யெ.க. க.சாமு.க.க.உ.ச. (க) நியா.யெ.க.

பித்து, என்னிடத்திற் கொண்டுவுரும்படிக்கு அ
 டி வர்களை யணியப்புவேன்.—அதை ஏழுபங்காகப்பெ
 ரக்கடவர்கள் யூதாவமிசத்தரர் தெற்கேயிருக்கிற
 தங்கள் எல்லையிலும்யோசேப்புவமிசத்தாரவடக்
 ௬ கேயிருக்கிற தங்களைல்லையிலுந்தங்கட்டும்.—நீங்
 கள் தேசத்தை ஏழுபங்காகக் குறித்தெழுதிக்
 கொண்டுஎன்னிடத்திலவாருங்கள், அப்பொழு
 துஇவ்விடத்திலெகம்முடையதே வகுமிய யெ
 கோவாவின் சந்நிதியில் சீட்டுப்போடுவேன்.—
 ௭ லேவியருக்குஉங்களுக்குள்பங்கில்லை;யெகோ
 வாவின் ஆசாரியப்பட்டமே அவர்கள்சுதந்தரம்:
 காத்தும், ருபேனும், மனாஷேயின்பாதிக்கோத்தி
 ரமும், யோர்தானுக்கப்புகுத்தியெ கிழக்கே யெ
 கோவாவின் தாசனையமோசே தங்களுக்குக்
 கொடுத்த தங்களுக்கந்தரத்தை வாங்கியிருக்கிறார்
 ௮ களென்றான்.—அந்த மனிதர்கள் எழுந்து புறப்
 பட்டார்கள்: தேசத்தைக்குறித்து ஏழுதும்படி
 புறப்படுகையில், யோசுவா அவர்களைகோக்கி,
 நீங்கள்போய்த் தேசமெங்கும் உலாவித்திரிந்து,
 அதையெழுதிக்கொண்டு என்னிடத்தில்திரும்பி
 வாருங்கள், அப்பொழுது இங்கே, ஐலோலி
 லே யெகோவாவின் சந்நிதியில், உங்களுக்
 ௯ குச்சீட்டுப்போடுவேனென்று சொன்னான்.—அந்
 தமனிதர்கள்போய்த்தேசத்தைக்கடந்து, அந்தந்த
 நகரங்களின்படியே அதையெழுப்பங்காக ஒருபுத்
 தகத்தில் எழுதிக்கொண்டு, ஐலோலிவிருக்கிற
 பானயத்திலுள்ள யோசுவாவினிடத்திற் சேர்க்
 தார்கள்.

வ அப்பொழுது யோசுவா ஐலோலிலே யெ
 கோவாவின் சந்நிதியில் அவர்களுக்குச்சீட்
 டிப்போட்டு, அங்கே இலரவேல் சந்ததியாருக்
 குப்பங்கருகனாகப்பெயர்ந்து கொடுத்தான்.

வக பேன்யாமீன்சந்ததியாரின் கோத்திரத்திற்கு அ
 வர்களுடைய குடும்பங்களின்படி சீட்டுவியுந்த
 து: அவர்களப்பங்கின் எல்லையூதாசந்ததியாருடைய
 இடத்துக்கும், யோசேப்பின் சந்ததியாருடைய
 ௨௨ இடத்துக்குமிடையே யிருக்கின்றது.—அவர்க
 ளுடையவடபுறத்தின்எல்லையோர்தானிவிருந்து
 புறப்பட்டு, யெரீகோவுக்கு வடபக்கமாயேறி,
 அப்புறம்மேற்கேமலையிற்சென்றுபேதாவென் வ
 ௨௩ னத்திற்போய்முடிசின்றது.—அங்கேயிருந்து அவ்
 வெல்லையூசக்குநேராகப் பெத்தேலாகியலூசக்
 குத்தென்பக்கமாய்ப்போய், அதரோத் அத்தாரிலி
 ரங்கி, தாழ்வானபேதோரேனுக்குத்தெற்கேயுள்
 ௨௪ னமலையினிடத்திற் செல்லுகின்றது.—அந்த எல்
 லையெதற்கேயுள்ள பேதோரேனுக்கெதிரே யிருக்
 கிறமலைக்குத்தென்புறமாய் மேற்கெல்லைக்குத்தி
 ரும்பி, கீரியாத் பாகாலென்னப்பட்ட யூதாசந்த
 தியாரின் பட்டணமாகிய கீரியாத் எயாரீமருகே
 ௨௫ முடிசின்றது: இதுமேற்கெல்லை.—தென்புற எல்
 லை கீரியாத் எயாரீயின் முடிவிவிருக்கின்றது:
 அங்கிருந்து மேற்கேபோய் பெத்தோவாவின் நீ

ருற்றுக்குச்சென்று,—அங்கிருந்துவடக்கே ரொபா வக
 யீமரின்பள்ளத்திலிருக்கிற இன்னேயின் புத்திர
 னுடைய பள்ளத்துக்கெதிரான மலையடி வாரத்தி
 லிறங்கி, தெற்கேயுள்ள யெபூசுக்குப் பக்கமான
 இன்னேயின் பள்ளத்துக்குப்போய், அங்கிருத்
 தரோகேலென்னுங் கிணற்றருகே யிறங்கி,—
 வடக்கேயுள்ள ஐன்ஷிமெனுக்குப்போய், அவ் யெ
 கிருந்து அதுமயீம் மேட்டுக்கெதிரான கெலி
 லோத்துக்குப்போய், அங்கிருந்து ருபேனுடைய
 புத்திரானிய போவனின் கல்விலிறங்கி,—
 அரபாவுக்கெதிரான வடபுறமாய்ப்போய், அர யெ
 பாவில் இறங்குகின்றது.—அப்புறம் அந்த எல் வக
 லை வடபக்கமாய்ப் பேதோக்கலாவுக்குப்போய்,
 யோர்தானின் முகத்துவாரத்துக்குத் தெற்கான
 உப்புக்கடலின் வடகுடாவிலே புறப்படுகின்ற
 து: இதுவே தென்புறத்தெல்லை.—கிழக்குப்புறத்
 தெல்லையோர்தான்: இந்தச்சுற்றெல்லக்குட்பட்
 டதே பேன்யாமீன் சந்ததியாருக்கு அவர்களு
 டைய குடும்பங்களின்படி கிடைத்தசுதந்தரம்.—
 பேன்யாமீன் சந்ததியாரின் கோத்திரத்துக்கு அ ௨௬
 வர்களுடைய குடும்பங்களின்படியிருக்கிற பட்
 டணங்களாவன: யெரீகோ,பேதோக்கலா,ஒமெக்
 கெசீல்.—பேதரபா, செம்ராயிம், பெத்தேல்.—௨௨
 அவியிம், பரா, ஒபிர, கோபர் ஆம்மோனாய், ௨௩
 ஒப்பீயீ, காபா.—கிராமங்கள்தவிர,பட்டணங் ௨௪
 கள் பன்னிரண்டு.—மேலும் கிய்யோன், ராமா, ௨௫
 பெரோத்.—மிஸ்பே, கியீரா, மோசா.—ரேக் ௨௬ ௨௭
 கேம், இர்பேல், தாறலக்.—செலா, எலேப், யெ ௨௮
 ருஷலேமென்னும் யெபூசு, கிய்யாத், கீரியாத்,
 கிராமங்கள்தவிர,பட்டணங்களப்பதினாறு:பேன்
 யாமீன் சந்ததியாருக்கு அவர்களுடைய குடும்
 பங்களின்படியிருக்கிற சுதந்தரம் இவைசனே.

யக. அதிகாரம்.

க. வழியையான்வமிசத்தாரின் பங்கைக்குறித்தல்:
 டி. செபுலோன் வழிசத்தாரின்பங்கு: ௨௭. ஈஷ
 கார் வழிசத்தாரின்பங்கு: ௨௪. ஆஷேர் வழிசத்
 தாரின்பங்கு: ௩௨. நத்தாவி வழிசத்தாரின்பங்
 கு: ௪௦. தாண்வமிசத்தாரின்பங்கு: ௪௧.யோச
 வாவின்பங்கு.

இரண்டாஞ்சீட்டு வழியோனுக்கு விழுந்தது: ௧
 வழியோனுடைய சந்ததியாரின் கோத்திரத்துக்
 கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த சுதந்
 தரம், யூதாசந்ததியாருடையசுதந்தரத்திற்குள்ளே
 யிருக்கின்றது.—அவர்களுக்குச் சுதந்தரமாகக்கி
 ௨ டைத்த பட்டணங்களாவன: பேர்ஷேபா, ஷே
 பா,மோலாதா,—அத்சர்லூவால்,பாலா,அத்தேம், ௩
 இல்தோலாத்,பித்தூல்,ஒர்மா,—சிக்கலாக்,பேத் ௪
 ௫ மர்காபோத், அத்சர்சூசா,—பேத்லிபாயோத், ஷா
 ௬ ருகென் கிராமங்கள்தவிர, பட்டணங்களப்பதின
 மூன்று.—மேலும் அயின், ரெம்மோன், ஈதெர், ௭
 ஆஷான் கிராமங்கள்தவிர,பட்டணங்களநாலு.—
 மேற்சொல்லிய நகரங்களைச்சுற்றித் தெற்கேயுள் ௮

(௫) அதி.யெ.க. அதி.யெ.க.ச. (௬) அதி.யெ.உ. வச.ய. (௭) அதி.யெ.க.க. அதி.யெ.க.அ. (யெ) அதி.யெ.க. (யெ) ஆதி.௨௮.யெ.க. கியா.க.௨௩. அதி.யெ.க.க. (யெ) அதி.யெ.க. (யெ) அதி.யெ.க. (யெ) அதி.யெ.க.அ. அதி.யெ.௭. (யெ) அதி.யெ.க. (யெ) அதி.யெ.க. (௨௮) அதி.யெ.க.அ.—(யெ. அதி. க.) வச.க. (௨) க.நாளா.௪.௨௮.

எ ராமாத்தென்னும் பாலாத்தேயர்மட்டுமிருக்கிற கிராமங்களெல்லாம் ஆகிய இவைகளை ஷிமியோன் சந்ததியாரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய குடும்பங்களின்படி கிடைத்த சுதந்தரம்.—

க யூதாசந்ததியாருக்குக்கிடைத்தபங்கு அவர்களுக்குமிருதியாயிருந்தபடியினாலே, ஷிமியோன் சந்ததியாருடைய சுதந்தரம் யூதாசந்ததியாரின்சுதந்தரத்துக்குள்ளிருக்கின்றது: அவர்களுடையசுதந்தரத்துக்குள்ளே ஷிமியோன் சந்ததியார் சுதந்தரத்தைப்பெற்றார்கள்.

ஃ மூன்றாஞ்சீட்டு செபுலோன் சந்ததியாருக்கு விழுந்தது: அவர்களுக்கு அவர்களுடைய குடும்பங்களின்படியிடைத்த சுதந்தரத்தின் எல்லை சாமுئீலமட்டுமுள்ளது.—மேற்கே அந்த எல்லை மராவாவிலேறி, தப்பெடுத்ததேசத்தைத்தொட்டுயொக்னியாமுக்கெதிரான ஆற்றையுந்தொடுகின்றது.—

உஅ அது சார்த்திலிருந்து ரூரியோதயமாகிற கிழக்கிலுள்ள கிஸ்லோத் தாபோரின் எல்லையினிடத்திற்குத் திரும்பி, தாபிராத்துக்குப்போய் யபீயலில்வறி,—அங்கிருந்து கிழக்குத்திசையிலே கித்தாபெரையும், இத்தாகாத்சீனாயுக்கடந்து நேயா வென்னப்பட்ட ரெம்மோன்மெதோவாருக்குச்சேர்ந்துகின்றது.—அப்புறம் அந்த எல்லையிலேகே அன்னுதானுக்குத்திரும்பி, இப்பதாவெலெவின் பள்ளத்திலேமுடிசின்றது.—காத்தாத், நகலால், ஷிம்ரோன், இதலா, பேதலகேம், முதலானபன்னிரண்டு பட்டணங்களும் அவைகளைச்சேர்ந்த கிராமங்களாகிய இவைகளை,—செபுலோன் சந்ததியாருக்கு அவர்களுடைய குடும்பங்களின்படி கிடைத்தசுதந்தரம்.

ஃ நாலாஞ்சீட்டு ஈஷகாருக்கு விழுந்தது.—ஈஷயாகார் சந்ததியாருக்கு அவர்களுடைய குடும்பங்களின்படியேகிடைத்த எல்லையாவது.—யெஸ்ரிஉயெல், கிசலோத் ஐனேம்,—அபாராயீம், ஐக்கோன், அலுகாரத்,—ரப்பீத், சீஷியோன், எபெத்சு, ரெமேத், ஐன்கன்னீம், ஐன்கதா, பேதபத் உசேதஸ் என்னுமிவைகளே.—அப்புறம் அந்த எல்லை தாபோரையும், ஷகத்தீமாவையும், பேதஷிமெஷையுந் தொட்டு யோர்தானிலே முடிசின்றது: அதிலேபதினாறு பட்டணங்களும் அவைகளைச்சேர்ந்த கிராமங்களுமுண்டு.—இந்த பட்டணங்களும் அவைகளைச்சேர்ந்த கிராமங்களும் ஈஷகார்சந்ததியாரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய குடும்பங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

உச ஐந்தாஞ்சீட்டு ஆஷேர் சந்ததியாருடைய உடுகோத்திரத்துக்கு விழுந்தது.—அவர்களுடைய குடும்பங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லையாவது, எஸ்காத், அலீ, பெற்றன், அக்ஷாப்.—உச அலம்மேலேக், அமாத், மீஷியல் என்னுமிவைகளே: பின்பு அதுமேற்கேகாமேலையும் ஐக்கோர் உஎ விப்பினுத்தையுந்தொட்டு,—ரூரியோதய முகமாய்ப் பேத்தாகோலுக்குத்திரும்பி, செபுலோனையும்வடக்கேயுள்ள இப்பதாவெலின்பள்ளத்தையும்

பேத்தேமேக்கையும் கிஷியேலையுந்தொட்டு, இடப்புறமான காபூலுக்கும்,—எப்ரோனுக்கும், ரேஉஅ கோப்புக்கும் அம்மோனுக்கும், கானாவுக்கு சென்று, பெரிய சீதோன் வரைக்கும் போகின்றது.—அப்புறம் அந்த எல்லை ராமாவுக்குத்தீறு உச என்னும் அரணுள்ள நகரத்துக்கும் திரும்புகின்றது. பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத்திரும்பி அச்சீப்பினிடத்திலுள்ள சமுத்திரத்திலே முடிசின்றது.—ஊமாவும் அப்பெக்கும் ரேகோப்பும் அதற் குடும்பத்திருக்கின்றன: அந்தப்பட்டணங்களைச்சேர்ந்த கிராமங்கள் தவிர, பட்டணங்கள் இருபத்திரண்டு.—இந்தப்பட்டணங்களும், இவைகளைச்சேர்ந்த கிராமங்களும், ஆஷேர் சந்ததியாரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய குடும்பங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

ஆறுஞ்சீட்டு நப்தாலி சந்ததியாருக்குவிழுந்தது.—நப்தாலி சந்ததியாருக்கு அவர்களுடைய குடும்பங்களின்படி கிடைத்த எல்லையானது, எலெப்பிலிருந்து அல்லோன், சானாஸீம், அதாமீ, நெக்கேயு, யப்பனியேல், இவைகளுட்பட லாகூம் வரைக்கும்போய் யோர்தான் இடத்திலே முடிசின்றது.—அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்ஸேத்தாபோருக்குத்திரும்பி, அங்கிருந்துஊகோக்குக்குப்போய், தெற்கே செபுலோனையும், மேற்கே ஆஷேரையும், கிழக்கேயோர்தானிடத்திலுள்ள யூதாவையுந் தொட்டு வருகின்றது.—அரணுள்ள நகரங்களாவன, சித்தீம், சேர், அம்மாத், ரக்காத், கின்னேரேத்.—அதாமா, ராமா, ஆத்தசோர்.—ககேதேஷ், எத்ரேயி, ஐன்-ஆத்தசோர்.—இரோன், கஎமித்தாலேல், ஓரோம், பேதனாத், பேதஷிமெஷ் கஅமுதலானவைகளே: அவைகளைச்சேர்ந்த கிராமங்கள் தவிர, பட்டணங்கள் பத்தொன்பது.—இந்த பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் நப்தாலி சந்ததியாரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய குடும்பங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

ஏழாஞ்சீட்டுத் தாண்சந்ததியாரின் கோத்திரத் சலித்திருவிழுந்தது.—அவர்களுக்கு அவர்களுடைய குடும்பங்களின்படியிடைத்தசுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஷ்தாவுல், ஈர்ஷிமெஷ்,—ஷசகல்பீன், அயாலோன், இதலா,—எலோன், திம் சகனாதா, எக்ரோன்,—இல்திக்கே, கிபிதோன், பா சசலாத்.—யெகூத், பினேபிராக், காத்திரம்மோன்.—சமியிக்கோன், ராக்கோன், இந்தப்பட்டணங்க சசனும், யாபோவுக்கெதிரான எல்லையுமே,—தாண்சசந்ததியார் தங்கள் எல்லை தங்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால் புறப்பட்டப்போய், லேஷேமுக்குவிரோதமாயுத்தம்பண்ணி, அதைப்பிடித்துக் கடத்தினவாயினாலே சங்கரித்து, அதைச்சுதந்தரித்து அதிலே வாசம்பண்ணி, லேஷேமுக்குத் தங்கள் பிதாவாகிய தாணுடைய நாமத்தின்படியே தாணென்று பெயர்தரித்தார்கள்.—இந் சஅ தப்பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்தகிராமம்

(க) வச.க. (ஃ) ஆதி.சக.வக. அதி.உஉ.உஉ. (உஅ) அதி.வக.அ. நியா.க.கக. (உக) உ.சாமு.ஓ.வக. ஆதி.கஅ.ஓ. நியா.க.கக. மீகா.க.ஓ. (கச) உபா.கக.உக. (சஉ) நியா.க.கஓ. (சக) அப.க.கக. (சஎ) நியா.ய.அ.

களும் தாண்சந்தியாருக்கு அவர்களுடைய குடும்பங்களின்படி கிடைத்த சுதந்தரம்.

சக அந்தத்தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டு முடித்தபின்பு, இலரவேல் சந்தியார் தங்களுக்குள்ளே தூனின் புத்திரனாகிய யோசுவாவுக்கு ஒரு சுதந்தரங்கொடுத்தார்கள்.—
இயெயே கோவாவுடைய வாக்கின்படியே எப்பராயின் மலைத்தேசத்திலிருக்கிற திம்னாச்செராகென்னும் பட்டணத்தை அவன் கேட்டபடியினாலே அதையே அவனுக்குக் கொடுத்தார்கள், அந்தப் பட்டணத்தைத் திரும்பவும் கட்டி அதிலே வாசிக்க சம்பண்ணினான்.— ஆசாரியனாகிய எலீயேசாரும், தூனின் புத்திரனாகிய யோசுவாவும், வமிச பிதாக் களின் தலைவரும், ஐலோவிலே யெயே கோவாவின் சந்நிதியில் சபையின் ஆவாசவாசலில் இலரவேல் சந்தியாரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே: அவர்கள் அந்தத்தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

உய. அதிகாரம்.

க. அடைக்கல நகரங்களை யேற்படுத்தத் தேவன் கட்டினாயிடல்: எ. அவைகள் ஏற்படுத்தப்பட்டல்.

பின்பு யெயே கோவா யோசுவாவை நோக்கி,—
உகீ இலரவேல் சந்தியாரிடத்தில், அபுத்தி பூருவமாகக் கைபிழைபாடாய் ஒருவனைக் கொண்டு போட்டவன் தப்பிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக் காண்டு உங்களுக்குச் செல்லுவித்த அடைக்கல நகரங்களை உங்களுக்கு ஏற்படுத்தினேன்.— அவைகள் இரத்தப்பழிவாங்குகிறவனுடைய கைக்குத்தப்பிப்போய் இருப்பதற்கேற்ற உங்கள் அடைக்கலத்தானங்களாகும்.— அந்த நகரங்களில் ஒன்றிலே தப்பிப்போயிருக்கிறவன் நகரப்பிரவேசவாசலில் நின்றுகொண்டு அந்த நகரத்தின் முதியோருடைய செவிகள் கேட்கத்தன் காரியத்தைச் சொல்வானாக, அப்பொழுது அவர்கள் அவனை நகரத்துக்குள்ளே தங்கவிடத்திறிசேர்த்துக்கொண்டு, தங்களுக்குள்ளே வசிக்கும்படி அவனுக்கிடங்கொடுக்கக்கடவர்கள்.— மேலும் இரத்தப்பழி வாங்குகிறவன் அவனைத் தொடர்ந்துவந்தால், அவன்பிறனை முற்பகையின்றிக்கைபிழைபாடாகக் கொலை செய்தபடியினாலே அவனை இவனுடைய கையிலொப்பிக்கலாகாது.— நியாயமவீசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கும் மகா ஆசாரியன் மாணமடைகிறவரைக்கும் அவன் அந்த நகரத்தில் வசிக்கவேண்டும்: பின்புகொலை செய்தவன் தான் விட்டு ஒடிப்போன தன் நகரத்திற்குள் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகலாமென்று சொல்லென்றார்.

அப்படியே அவர்கள் நப்தாலியின் மலைத்தேசமான கலீலேயாவிலுள்ள கேதேஷையும், எப்பராயின் மலைத்தேசத்திலுள்ள ஷிகேமையும், பூதாவின் மலைத்தேசத்திலுள்ள எப்பரோமென்னும் கிரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.— அன்றியும் யெரீகோவுக்குக் கிழக்கே யோர்தானுக்கக் கரையிலே ருபேன்கோத்திரத்தைச் சேர்ந்த சமபூமியின் வனத்திலுள்ள பெத்செரையும் காத்தோத்திரத்தைச் சேர்ந்த கிலியாத்திலுள்ள ராமொத்தை யும், மனாஷேகோத்திரத்தைச் சேர்ந்த பாஷானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள்.— கைபிழைபாடாய் ஒருவனைக் கொன்றவனெவனாலே அவன் சபைக்கு முன்பாக நிற்குமளவும், இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கையினால் இறவாதபடிக்கு ஒடிப்போய் ஒதுங்கத்தக்கதாகச் சமஸ்த இலரவேல் சந்தியார் நியித்தமும் அவர்களுக்குள்ளே தங்கும் பரதேசிகள் நியித்தமும் ஏற்படுத்தப்பட்ட நகரங்கள் இவைகளே.

உக. அதிகாரம்.

க. லேவியருக்கு நகரங்கள் கொடுக்கப்படல்: சக. தேவன் இலரவேலருக்குத் தேசத்தையும் இளைப்பாறுதலையுங்கொடுத்தல்.

லேவியரின் வமிசபிதாக்களின் அபிபதிகள் காணுந் தேசத்திலுள்ள ஐலோவிலே ஆசாரியனாகிய எலீயேசாரிடத்திலும், தூனின் புத்திரனாகிய யோசுவாவிடத்திலும், இலரவேல் சந்தியாருடைய கோத்திரங்களின் முற்றை வமிசபிதாக்களின் அபிபதிகளிடத்திலுஞ்சேர்ந்து,— நாங்கல்வாசம்பண்ணும்படி நகரங்களையும், எங்கன்யிருகங்களுக்காகப் பேட்டைகளையும், எங்களுக்குக்கொடுக்கும்படி யெயே கோவாமோசேயைக் கொண்டு கட்டினாயிட்டாரே யென்றார்கள்.— ஆதலால் யெயே கோவாவுடைய வாக்கின்படியே இலரவேல் சந்தியார் தங்கள் சுதந்தரத்திலே நகரங்களையும், அவைகளின்பேட்டைகளையும், லேவியருக்குக் கொடுத்தார்கள்.— கோகாத்தியருடைய குடும்பங்களுக்குச் சீட்டுவியுந்தது: அந்தச் சீட்டின்படி லேவியரில் ஆசாரியனாகிய ஆரோன் புத்திரருக்கு யூதாவின் கோத்திரத்திலும், ஷியமியோனின் கோத்திரத்திலும், பேன்யாயின் கோத்திரத்திலும் கிடைத்த நகரங்கள் பதின்மூன்று.— கோகாத்தின் மற்றப்புத்திரருக்கு எப்பராயின் கோத்திரத்தின் குடும்பங்களுக்குள்ளும், தாண்கோத்திரத்திலும், மனாஷேயின் பாதிக்கோத்திரத்திலும் கிடைத்த நகரங்கள் பத்து.— கெர்ஷோன் புத்திரருக்கு ஈஷுகார்கோத்திரத்தின் குடும்பங்களுக்குள்ளும், ஆஷேர்கோத்திரத்திலும், நப்தாலிகோத்திரத்திலும், பாஷானிலுள்ள மனாஷேயின் பாதிக்கோத்திரத்திலுங்கிடைத்த நகரங்கள் பதின்மூன்று.— மிராரி புத்திரருக்கு அவர்களுடைய

(இய) அதி. உச. கூ. க. நானா. எ. உச. (இக) எண். ௧௪. யெ. அதி. யச. க. அதி. யச. க. ய. — (உய) அதி. உ. யாத். உக. யக. எண். ௧௫. க. யக. யச. உபா. யக. உக. (ச) ருத். ச. க. உ. (இ) எண். ௧௫. யெ. (சு) எண். ௧௫. யெ. உ. (எ) அதி. உக. உ. க. நானா. ச. எ. ச. அதி. உக. உ. க. உ. நானா. ய. க. அதி. யச. யெ. லூக். க. ௧௧. (அ) உபா. ச. உ. அதி. உக. ௧௫. க. இரா. உ. உ. அதி. உக. உ. எ. (க) எண். ௧௫. யெ. வச. ச. — (உக) அதி. க. அதி. யச. க. அதி. யெ. ச. (உ) அதி. யச. க. எண். ௧௫. உ. (ச) வச. அ. யக. அதி. உச. ௧௧. (இ) வச. உய. (சு) வச. உ. எ. (எ) வச. ௧௪.

யகுடும்பங்களின்படியே ரூபேன் கோத்திரத்திலும், காத்திரத்திலும், செபுலோன்கோத்திரத்திலும் கிடைத்த நகரங்கள் பன்னிரண்டு.—

அ இந்த நகரங்களையும், இவைகளைச் சேர்ந்த பேட்டைகளையும், இஸரவேல்சந்தியார் யெகோவா மோசையைக்கொண்டு கட்டளையிட்டபடியே சீட்டுப்போட்டு வேலியருக்குக் கொடுத்தார்கள்.

க வேலியின் புத்திரரில் முதலாஞ்சீட்டைப் பெற்ற கோகாத்தியரின் குடும்பங்களிலிருக்கிற ஆரோனுவடைய புத்திரருக்கு,—யூதா சந்தியின் கோத்திரத்திலும், ஷியியோன்சந்தியின் கோத்திரத்திலுமுள்ள மேல்வரும் பெயர்கொண்ட நகரங்களைக்கொடுத்தார்கள்.—யூதாவின் மலைத்தேசத்தில் ஏனாகின்பிதாவாகிய அர்பாவின் நகரமான எப்ரோனையும், அதின் சுற்றிலுள்ள பேட்டையையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.—நகரத்தைச் சேர்ந்த நாட்டையும், அதின் கிராமங்களையும் யெபுன்னையின் புத்திரனாகிய காலேபுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்கள்.

உக இப்படியே கொலகாரன் அடைக்கலம் புகுமிடமாக ஆசாரியனாகிய ஆரோனின் புத்திரருக்கு எப்ரோனையும் அதின்பேட்டையையும், லிப்சுனாவையும் அதின் பேட்டையையும்,—யத்திரையும் அதின் பேட்டையையும், எஷ்கிமோவாவையும் அதின் பேட்டையையும்,—ஒலோனையும் அதின்பேட்டையையும், திபீரையும் அதின்பேட்டையையும்,—அயினையும் அதின்பேட்டையையும், யற்றுவையும் அதின்பேட்டையையும், பேத்ஷிமெஷையும் அதின்பேட்டையையும் கொடுத்தார்கள். அவ்விரண்டு கோத்திரங்களிலுள்ள நகரங்கள், ஒன்பது.—பேன்யாமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதின்பேட்டையையும், கோபாவையும் உஅ அதின்பேட்டையையும்,—அனாதோத்தையும் அதின்பேட்டையையும் அல்மோனையும் அதின்பேட்டையையும், கொடுத்தார்கள்: இந்த நகரங்கள் நாலு.—ஆசாரியரான ஆரோனின் புத்திரருக்கு பேட்டைகந்தவிர நகரங்கள் ஆகப்பதின் மூன்று.

உய வேலிகோத்திரத்தின் கோகாத்தின் புத்திரரில் மற்றக்குடும்பங்களுக்கு எப்ராயீன் கோத்திரத்திலே சீட்டுப்போட்டு, அவர்கள் கொடுத்த நகரங்களைவன,—கொலகாரன் அடைக்கலம்புகுமிடமாகிய எப்ராயீயின் மலைத்தேசத்திலுள்ள ஷிகேமையும், அதின் பேட்டையையும், கெசெரையும் உஉ அதின்பேட்டையையும்,—கிப்சயீமையும் அதின்பேட்டையையும், பேதோரோனையும் அதின்பேட்டையையும், அவர்களுக்குக் கொடுத்தார்கள்: இந்த நகரங்கள் நாலு.—தான் கோத்திரத்திலே இல்

திகேயையும் அதின்பேட்டையையும், கிப்தோனையும் அதின் பேட்டையையும்,—அயாலோனையும் அதின்பேட்டையையும், காத்திரமோனையும் அதின்பேட்டையையும், அவர்களுக்குக் கொடுத்தார்கள்: இந்த நகரங்கள் நாலு.—மலேஷயின் உடுபாதிக்கோத்திரத்திலே தானாவையும் அதின்பேட்டையையும், காத்திரமோனையும் அதின்பேட்டையையும், அவர்களுக்குக் கொடுத்தார்கள்: இந்த நகரங்கள் இரண்டு.—பேட்டைகந்தவிரக் கோ உக காத்திரரில் மற்றக்குடும்பங்களுக்குக் கிடைத்த நகரங்கள் பத்து.

வேலியின்குடும்பங்களிற் கொடுக்கப்பட்டிருக்கும் மலேஷயின் பாதிக்கோத்திரத்திலே கொலகாரன் அடைக்கலம்புகுமிடமாகிய பாஷானிலுள்ள கோலானையும், அதின் பேட்டையையும், பீஷ்திராவையும் அதின்பேட்டையையும், கொடுத்தார்கள்: நகரங்கள் இரண்டு.—நஷ்காரின் உஅ கோத்திரத்திலே கீஷோனையும் அதின்பேட்டையையும், தபரியையும் அதின்பேட்டையையும்,—யர்மூத்தையும் அதின்பேட்டையையும், ஐன்சன்மையும் அதின்பேட்டையையும் கொடுத்தார்கள். நகரங்கள் நான்கு.—ஆஷெஷயின் கோத்திரத்திலே மீஷாஸையும் அதின்பேட்டையையும், அப்தோனையும் அதின்பேட்டையையும்,—எஸ்காதையும் அதின்பேட்டையையும், ரேகோப்பையும் அதின்பேட்டையையும் கொடுத்தார்கள். நகரங்கள் நான்கு.—நப கூஉ தாலி கோத்திரத்திலே கொலகாரன் அடைக்கலம்புகுமிடமாகிய கலிலேயாவிலுள்ள கேதேஷையும், அதின்பேட்டையையும், அம்மோத்தோரையும் அதின்பேட்டையையும், காத்திரையும் அதின்பேட்டையையும் கொடுத்தார்கள். நகரங்கள் மூன்று.—பேட்டைகந்தவிரக் கொடுக்காரியருக்கு அவர்களுடைய குடும்பங்களின்படியே கிடைத்த நகரங்கள் பதின்மூன்று.

மற்றவேலியராகிய யிராரி புத்திரரின் குடும்பங்களுக்குச் செபுலோன்கோத்திரத்திலே யொக்கினியாமையும், அதின்பேட்டையையும், காத்திராவையும் அதின்பேட்டையையும்,—கிம்னாவையும், அதின்பேட்டையையும், நகலாலையும், அதின்பேட்டையையும் கொடுத்தார்கள். நகரங்கள் நான்கு.—ரூபேன்கோத்திரத்திலே பெத்செரையும் அதின்பேட்டையையும், யாகாசாவையும் அதின்பேட்டையையும்,—கிதேமோத்தையும் அதின்பேட்டையையும், மேபாகாதையும் அதின்பேட்டையையும் கொடுத்தார்கள். நகரங்கள் நான்கு.—காத்திரத்திலே கொலகாரன் அடைக்கலம்புகுமிடமாகிய கிலியாத்திலுள்ள ராமோத்தையும் அதின்பேட்டையையும், மக்னாயீமையும், அதின்பேட்டையையும்,—எஷ்போனையும் அ

(அ) வச.க. எண்.கரு.உ. (க) வச.ச. (யக) க.நாளா.ச.கரு. ஆதி.உக.உ. அதி.யடு.யக.யச. அதி.உய.எ. லூக்.க. கூ. (யஉ) அதி.யச.யச. க.நாளா.ச.கரு. (யக) க.நாளா.ச.கரு., அதி.யடு.கச. அதி.உய.எ. அதி.யடு.சஉ. (யச) அதி.யடு.சஅ. அதி.யடு.யடு. (யடு) அதி.யடு.கச. அதி.யடு.சக. (யசு) அதி.யடு.சஉ. அதி.யடு.கரு. அதி.யடு.ய. (யஎ) அதி.யஅ.உடு. அதி.யஅ.உக., (உய) வச.க. க.நாளா.ச.சச. (உக) அதி.உய.எ. (உஎ) வச.ச. அதி.உய. அ. (கஉ) அதி.உய.எ. (கச) வச.எ. (கக) அதி.உய.அ. (கஅ) அதி.உய.அ.

தின் பேட்டையையும் யாசேரையும் அதின் பேட்டையையும் கொடுத்தார்கள். நகரங்கள் கள் நான்கு.—இவைகளைல்லாம் லேவியரின் மற்றக் குடும்பங்களாகிய யிராபுத்திரருக்கு அவர்கள் குடும்பங்களின்படி சீட்டுப்போட்டுக் கொடுக்கப்பட்ட நகரங்கள்: அவைகளின் தொகை பன்னிரண்டு.—இலரவேல் சந்தியாருடைய சந்தரத்துக்குள்ளே பேட்டைகள் தவிர, லேவியருக்குக் கொடுக்கப்பட்ட நகரங்களின் தொகை நாற்பத்தெட்டு.—இந்த நகரங்களில் ஒவ்வொன்றை ஒவ்வொரு பேட்டை சுற்றியிருந்தது: எல்லா நகரங்களுக்கும் அப்படியேயிருந்தன.

சக இந்தப்பிரகாரமாக யேகோவா இலரவேலுக்கு அளிப்பேனென்று அவர்களுடையபிதாக்களுக்கு ஆணையிட்டெடுக்கொடுத்த தேசம்முழுவதையும் அளித்தார்; அவர்கள் அதைச் சந்தரித்துக் கொண்டு அதிலே வாசம் பண்ணினார்கள்.—யேகோவா அவர்களுடையபிதாக்களுக்கு ஆணையிட்ட யாவற்றின்படிக்கும், அவர்களுக்கு நான்கு திசையிலும் இளைப்பாறுதலை அளித்தார்: அவர்களுடைய சமஸ்தசத்துருக்களுக்கும், ஒருவராகிலும் அவர்களுக்கு எதிர்த்து நிற்கவில்லை; சத்துருக்களை எல்லாரையும் யேகோவா அவர்களுடைய சகையில் ஒப்பித்தார்.—யேகோவா இலரவேலு குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த மங்கலவாக்குகளை எல்லாவற்றுள்ளும் ஒரு வாக்கிலுந்தவறவில்லை: அவைகளை எல்லாம் நிறைவேற்றின.

உஉ. அதிகாரம்.

க. ஆசீர்வாதம் பெற்ற இரண்டரைக் கோத்திரத்தார் அனுப்பப்பட்டல்: க. யோர்தான் நதிதிரத்தில் வேதிகையை யுண்டாக்கல்: டக. மற்ற இலரவேலர் அதைக்கேட்டுப் பிரியவீனப்பட்ட இத்தார்களை யனுப்பிவிட்டல்: உக. தூதருக்கவர்கள் கல்ல உத்தரஞ்சொல்லல்:

அக்காலத்திலே யோசுவா ரூபேனியரையும், காத்தியரையும், மனூஷேயின் பாதிக்கோத்திரத்தாரையும் அழைத்து,—அவர்களை நோக்கி, யேகோவாவின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டினாயிட்ட எல்லாவற்றையும் நீங்கள் காத்துக் கொண்டதும், நான் உங்களுக்குக் கட்டினாயிட்ட எல்லாவற்றிலும் என்வாக்குக்கமெந்தும் நடத்தீர்கள்.—நீங்கள் அநேகநாளாக இதுவரைக்கும் உங்கள் சகோதரரை விட்டுவிடாமல், உங்கள் தேவனாகிய யேகோவாவுடைய கட்டையின் காவலைக் காத்துவந்தீர்கள்.—இப்பொழுது உங்கள் தேவனாகிய யேகோவா தாம் உங்கள் சகோதரருக்கும் சொல்லியிருந்தபடியே, அவர்களை இளைப்பாறு பண்ணினார்: ஆகையால் யேகோவாவின் தாசனாகிய மோசே யோர்தானுக்கப்படுத்திய உங்களுக்கு அளித்த சந்தர

மான தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.—நீங்கள் உங்கள் தேவனாகிய யேகோவாவின் விடத்தில் அன்புகூர்ந்து, அவர் அருளிய வழியே நடந்து, அவருடைய கட்டளைகளைக் காத்துக்கொண்டு, அவரைச் சார்ந்து, உங்கள் பூண இருதயத்தினாலும், உங்கள் பூண ஆத்துமத்தினாலும், அவரைச் சேவித்துவரத்தக்கதாக யேகோவாவின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டினாயின்படிக்கும் செய்ய எச்சரிக்கையாயிருக்கென்று சொல்லி,—அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை யனுப்பிவிட, அவர்கள் தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப்போனார்கள்.—மனூஷேயின் பாதிக்கோத்திரத்துக்கு மோசே பாஷானிலே சந்தரங்கொடுத்தான்: அதின் மற்றப்பாதி யோசுவா யோர்தானுக்கிப்புறத்தில் மேற்கே அவர்கள் சகோதரரோடே கூடச் சந்தரங்கொடுத்தான்: யோசுவா அவர்களுடைய கூடாரங்களுக்கு அவர்களை அனுப்பிவிடுகையில் அவர்களை நோக்கி,—நீங்கள் யிருந்த செல்வமுள்ளவர்களாய், மிகவும் அதிகமான ஆடுமாதெனோடும், வெள்ளி, பொன், பித்தளை, இரும்புகளோடும், மிகவும் அதிகமான வஸ்திரங்களோடும் உங்கள் கூடாரங்களுக்குத்திரும்பி, உங்கள் சத்துருக்களிடத்திற் கொள்ளியிட்டவைகளை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக் கொள்ளுகென்று சொல்லி, அவர்களை ஆசீர்வதித்து அனுப்பிவிட்டான்.

அப்பொழுது ரூபேன் சந்தியாரும், காத்தியாரும், மனூஷேயின் பாதிக்கோத்திரத்தாரும், மோசேயைக்கொண்டு, யேகோவா சொல்லுவ த்வாக்கின்படி, தாங்கள் பெற்றுக்கொண்ட சந்தரமாகிய கிவியாத் தேசத்துக்குப் போகும்படிக்குக் காணன் தேசத்திலுள்ள ஹிலோலிலிருந்த இலரவேல் சந்தியாரை விட்டுத் திரும்பிப்போனார்கள்.—காணன் தேசத்திற் சேர்ந்த பொழுது, ரூபேன் சந்தியாரும், காத்தியாரும், மனூஷேயின் பாதிக்கோத்திரத்தாரும், யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிய வேதிகையைக் கட்டினார்கள்.

ரூபேன் சந்தியாரும், காத்தியாரும், மனூஷேயின் பாதிக்கோத்திரத்தாரும், காணன் தேசத்துக்கெதிரே இலரவேல் சந்தியாருக்கெத்தயோர்தானின் எல்லையிடத்தில் ஒரு வேதிகை கட்டியிருக்கிறார்கள் என்று இலரவேல் சந்தியார்தோடு விப்பட்டார்கள்.—அவர்கள் அதைக்கேட்டபொழுது இலரவேல் சந்தியாராகிய சமஸ்தசபையாரும் அவர்களிடத்திற் போய், யுத்தம் பண்ணும்படிக்கு ஹிலோலிலே கூடி,—கிவியாத் தேசத்திலிருக்கிற ரூபேன் சந்தியாரிடத்துக்கும், காத்தியாரிடத்துக்கும், மனூஷேயின் பாதிக்கோத்திர

(சக) எண்.கரு.எ. (சக) ஆதி.யுக.யு. ஆதி.உக.க., ஆதி.உய.ச.யுக. (சச) அதி.யுக.உக. உபா.எ.உச. (சடு) அதி.உக.யச.—(உஉ அதி. உ.) எண்.கஉ.உய. உபா.க.யு. அதி.க.யுக.யெ. (ச) எண்.கஉ.கக. உபா.உக.க. அதி.யுக.அ. (இ) உபா.க.க.யெ. உபா.யுக.உஉ உபா.யு.உஉ (சு) ஆதி.ச.எ.எ. யாத்.கக.சக. உசா.மு.க.யு. ஓர்.உச.யு. (எ) அதி.யெ.எ. (அ) எண்.கக.உஎ. க.சா.மு.க.யு.உச. (க) எண்.கஉ.க.உக.உக (யக) உபா.யுக.யு.உஉ. நியா.உய.யஉ. (யஉ) நியா.உய.க. (யுக) நியா.யுக.யச. நியா.உய.யஉ. யாத்.க.உக. எண்.உக.எ.

ரத்தாரிடத்தாக்கும், ஆசாரியனாகிய எலீயேசாரு ஷச டைய புத்திரனாகிய பீனிகாசையும்,—அவனோ டேகூட இலரவேலின் கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திர பிதாவின் குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகப்படுத்துப்பிரபுகளையும் அனுப்பினார்கள்; அந்தப்பிரபுகளில் ஒவ்வொருவனும் இலரவேலர் ஆயிரவருக்குள் தன் தன் பிதாவின் குடும்பத்திற்கு அதிபதியாயிருந்தான்.—அவர்கள் கிவியாத் தேசத்திலே ரூபேன் சந்ததியாரையும், காத்தியாரையும், மனூஷேயின் பாதிக்கோத்திரத்தியாரையும் சேர்ந்து, அவர்களை நோக்கி, — நீங்கள் இக்காலத்திலே யெகோவாவைப் பின்பற்றாமல், அவருடைய கட்டளைக்கு விரோதஞ் செய்யத்திரும்பி, உங்களுக்கொரு வேதிகையைக்கட்டி இப்பிரபுவேலின் தேவனுடைய கட்டளையை மீறித்துரோகஞ்செய்ததேது.—யெகோவாவின் சபையிலேவாதையை வருவித்தபேயோரின் பாவம் நமக்குப்போதாதா, இந்நான்வரைக்கும் நாம் மிடி அதினின்றும் நீங்கிச் சந்தமாவில்லையே.—இக்காலத்திலே நீங்கள் யெகோவாவைப் பின்பற்றாமல்திரும்பி, அவருடைய கட்டளைக்கு விரோதஞ் செய்கிறதினால் அவர்நானைக்கு இலரவேல் சபையாரெல்லார்மேலும் கோபங்கொள்ளுவாரே.—மிக உங்களைச் சந்தமாவியதேசம் அசசியாயிருந்தால், நீங்களையெகோவாவின் ஆவாசந்தங்குறி அவருடைய சுதந்தரமாகிய அக்கரையிலுள்ளதேசத்திற்குவந்து எங்களுக்குள்ளே சுதந்தரம் பெற்றுக்கொள்ளலாமே: நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குரிய வேதிகையைத்தவிர, உங்களுக்காகவே நெருருவேதிகையைக்கட்டி, யெகோவாவின் கட்டளைக்கும், எங்களுக்கும் விரோதஞ் செய்வாதிருப்பீர்களாக.—சபிக்கப்பட்ட பொருளைக்குறித்த கட்டளையைச் சேராவின் புத்திரனாகிய ஆகாள் மீறினபொழுது, இலரவேல் சந்தியாரெல்லார்மேலும் கடுங்கோபம்வரவில்லையா; அவன் ஒருவன்மாத்திரம் தன்சபையத்தினாலே மடித்துபோகவில்லையென்று யெகோவாவின் சமஸ்தசபையாருஞ் சொல்லச்சொன்னார்கள்.

உக அப்பொழுது ரூபேன் சந்தியாரும், காத்தியாரும், மனூஷேயின் பாதிக்கோத்திரத்தாரும், இலரவேலர் ஆயிரவரின் அதிபதிகளைநோக்கி,—

உஉ தேவாதி தேவனாகிய யெகோவா, தேவாதி தேவனாகிய யெகோவாவே இதையறிந்திருக்கிறார்; இலரவேலரும் அறிவார்கள்: அது துரோகமாயாவது, யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாயாவது, மெய்யப்பட்டதானால் இந்நாளில் அவர் எங்களைக்காப்பாற்றாமலிருக்கக்கூடலார்.—யெகோவாவைப் பின்பற்றாமல் திரும்புவதற்காயினும், தகனபலியையாவது போசனபலியையாவது ஸ்தோத்திரபலியையாவது இடு

வதற்காயினும், நாங்கள் எங்களுக்கொரு வேதிகையைக்கட்டினோமாகில், யெகோவா அதைவிசாரிப்பாராக.—வருங்காலத்தில் உங்கள் உச்சந்தியார் எங்கள் சந்தியாரைநோக்கி, இலரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்குமென்ன.—ரூபேன் சந்தியாரே, காத்தியாரே, யெகோவா எங்களுக்கும், உங்களுக்கும் நடுவான எல்லையாக யோர்நானைவைத்தார்; யெகோவாவின் கட்டளைக்குப் பங்கில்லையென்று சொல்லி, எங்கள் சந்தியாரை உங்கள் சந்தியார் யெகோவாவுக்குப்பயப்படாதிருக்கும்படி செய்வார்கள்.—அதினாலே உக நாங்கள் தகனபலிக்குமல்ல, மற்றொருபலிக்குமல்ல, எங்கள் தகனபலிகளினாலும், பலிகளாலும் ஸ்தோத்திர பலிகளாலும் யெகோவாவின் சந்தியாரில் ஆராதனைத்தொண்டு செய்கிறவர்களென்று எங்களுக்கும், உங்களுக்கும், நமக்குப்பின்னிருக்கும் நம்முடைய சந்தியாருக்குள்ளே சாட்சியாயிருக்கும்படிக்கும்,—யெகோவாவிடத்தில் உங்களுக்குப் பங்கில்லையென்று வருங்காலத்தில் உங்களுடைய சந்தியார் எங்கள் சந்தியாருடனே சொல்லாதபடிக்கும், ஒருவேதிகையை நமக்காக உண்டாக்கவேண்டுகொள்ளோம்.—மேலும் வருங்காலத்தில் உக எங்களோடும் எங்கள் சந்தியாரோடும் அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது தகனபலிக்குமல்ல, மற்றொருபலிக்குமல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியிலே சாட்சியாக யெகோவாவுக்குரிய வேதிகையின்சாயலாய், எங்கள் பிதாக்கள் உண்டாக்கின வேதிகையைப்பாருங்களென்று சொல்லலாமென்றோம்,—நம்முடைய தேவனாகிய யெகோவாவின் ஆவாசத்துக்கு முன்னிருக்கிற அவருடைய வேதிகையைத்தவிர நாங்கள் தகனபலிக்கும், போசனபலிக்கும், மற்றப்பலிக்கும்வே நெருருவேதிகையை யுண்டாக்கி, இப்படி யெகோவாவின் கட்டளைக்கு விரோதஞ்செய்வதும், இன்று யெகோவாவைப் பின்பற்றாமல் திரும்புவதும், எங்களுக்குமிகவுந் துரமாயிருப்பதாகவென்றார்கள்.—ரூபேன் சந்தியாரும், காத்தியாரும், மனூஷேயின் சந்தியாரும், சொன்னவாக்குகளை ஆசாரியனாகிய பீனிகாசும், அவனோடேயிருந்த சபையின் பிரபுகளும், இலரவேலர் ஆயிரவரின் அதிபதிகளும் கேட்டபொழுது, அது அவர்களுடைய பார்வைக்கு உத்தமமென்றுதோன்றிற்று.—அன்றியும் ஆசாரியனான எலீயேசாரு கூடைய புத்திரனாகிய பீனிகாசும் ரூபேன் சந்தியாரையும், காத்தியாரையும், மனூஷேயின் சந்தியாரையும் நோக்கி, நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாக அப்படிப்பட்ட துரோகத்தைப் பண்ணுகிறுக்கிறதினாலே யெகோவா

(ஸச) எண்.க.ச. (மக) லேவி.மெ.அ.க. (மெ) எண்.உரு.க.ச. உபா.ச.க. (மி) எண்.மக.உஉ. (மக) அதி.மி.அ.க. (உமி) அதி.எ.க.ரு. (உஉ) உபா.மி.மெ. க.இரா.அ.க.க. யோபு.மி.எ. யோபு.உக.மி. சங்.ச.உக. சங்.க.க.க.உ. கரே.மி.உக. உகொரி.மி.க.க.க. (உக) உபா.மி.அ.மி.க. க.சாமு.உ.மி.க. (உக) ஆதி.க.ச.அ. அதி.உ.ச.உ.எ. வ.ச.க.ச. உபா.மி.உ.க. (உக) உபா.மி.உ.மி.க. (கக) லேவி.உக.மி.க.உ. உ.நாள்.மி.உ.

எங்களுக்குள்ளே யிருக்கிறாரென்று இன்று அறிந்திருக்கிறோம். இலரவேல் சந்ததியாரையெய்கோவாவின் கைக்குத் தப்புவித்தீர்களென்று சொன்னான்.—பின்பு ஆசாரியனான எலியேசாருடைய புத்திரனாகிய பீனிகாசம், பிரபுகளும், கிவியாத் தேசத்திலுள்ள ரூபேன் சந்ததியாரையும், காத் சந்ததியாரையும், விட்டுக் காணாதே சந்திலுள்ள இலரவேல் சந்ததியாரிடத்திற்குத் திரும்பிப்போய், அவர்களுக்குச் சமாதாரத்தைத் தெரிவித்தார்கள்.—அந்தச்சமாதாரம் இலரவேல் சந்ததியாரைச் சந்தோஷப்படுத்திற்று; ஆகையால் அவர்கள் ரூபேன் சந்ததியாரும் காத் சந்ததியாரும் வாசுமபண்ணுகிறதேசத்தை நாசப்படுத்தும்படி அவர்கள்மேல் யுத்தம்பண்ணப்பறப்படவேண்டுமென்னும் அபிப்பிராயத்தை விட்டுத் தேவனைத்துதித்தார்கள்.—யெகோவாதேவனென்பதற்கு அந்த வேதிகை நமக்குள்ளே சாட்சியாயிருக்குமென்று, ரூபேன் சந்ததியாரும் காத் சந்ததியாரும்சொல்லி அந்தவேதிகைக்கு எத்தென்று பெயரிட்டார்கள்.

உக. அதிகாரம்.

யோசுவா மரணமடையுமுன் சமஸ்த இலரவேலருக்கும் புத்திசொல்லல்.

யெகோவா இலரவேலரைச் சூழ்ந்திருந்த சத்துருக்களொருவராலும் யுத்தமில்லாதபடிக்கு இளைப்பாறப்பண்ணி, றெடுநாட்சென்ற பின்பு யோசுவா வயதுசென்று விருத்தனானபொழுது, யோசுவாஇலரவேலரின்புதியோரையும், அபிபுதிகளையும், சியாயாதிபதிகளையும், தலைவரையும், மற்ற இலரவேலரெல்லாரையும் அழைப்பித்து, அவர்களைநோக்கி, நான் வயதுசென்று விருத்தனானேன்.—உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு முன்பாக இந்தச்சமஸ்தசாதியாருக்கு செய்தயாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய யெகோவா தாமே உங்கள் நிமித்தம் யுத்தம்பண்ணினார்.—பாருங்கள், யோர்தான் முதல், சூரியன் அஸ்தமிக்கிறதிகையிலுள்ளபெரியசமுத்திரமட்டும் நானழித்துவிட்டவைகளும் இன்னுஞ் சேஷமாயிருக்கிறவைகளும் மாகிய சமஸ்தசாதிகளின்தேசத்தையும் நான்சீட்டுப்போட்டு உங்கள் கோத்திரங்களுக்குத்தக்கதாய் உங்களுக்குச் சந்தரமாகப்பங்கிட்டேன்.—உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடியே நீங்கள் அவர்களுடைய தேசத்தை வசப்படுத்தும்படிக்கும், உங்கள் தேவனாகிய யெகோவா தாமே அவர்களை உங்கள்

முன்னின்றும் துரத்தி, உங்கள் பார்வையினின்றும் கற்றுவார்.—ஆதலால் உங்களுக்குள்ளேசேஷமாயிருக்கிற இந்தச்சனசாதியாருடன்துக்கமாகாமலும், இவர்களுடைய தேவர்களின்பேரை நினையாமலும், அவர்களைக்கொண்டு ஆணையிடாமலும், அவர்களைச்சேவியாமலும், அவர்களை நமஸ்கரியாமலயிருக்கும்படிக்கு,—மோசேயின் வேதப்பிரமாண புஸ்தகத்திலெழுதியிருக்கிறதைவிட்டுவலப்புறம் இடப்புறம்திரும்பிப்போகாமல், அதின்படியே சகலத்தையும் காத்து நடக்கும்பொருட்டு மிகவுந்தையமாயிருங்கள்.—இந்நான் வரைக்குஞ்செய்தபோல உங்கள் தேவனாகிய யெகோவாவையே சார்ந்துநிலுங்கள்.—யெகோவா உங்கள்முன்னின்று பெருமையும்பலமுள்ளசாதியார்களைத்துரத்தினாரே: இந்நான்வரைக்குமொருவரும் உங்களுக்கெதிர்த்து நிற்கக்கூடாமற்போயிற்று.—உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச்சொன்னபடி அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறபடியினாலே, உங்களிலொருவன் ஆயிரம்பேரைத்துரத்தினான்.—ஆகையால் உங்கள் தேவனாகிய யெகோவா விடத்தில் அன்பாயிருக்கும்படி உங்களைக்காத்துக்கொள்ளுங்கள்.—நீங்களைப்படியும் உபின்பவாங்கி, உங்களுக்குள்ளேசேஷமாயிருக்கிற சாதியாரைப்பற்றிக்கொண்டு அவர்களுடனே விவாகசம்பந்தம்பண்ணி, நீங்கள் அவர்களோடும் அவர்கள் உங்களோடும் ஐக்கமாகநடந்தால்,—உங்கள் தேவனாகிய யெகோவா இனி இந்தச்சாதியாரை உங்கள் முன்னின்று துரத்திவிடமாட்டாரென்றும், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு அளித்த இந்த உத்தமதேசத்தினின்றும் நீங்கள் அற்றுப்போகாமலும் அவர்கள் உங்களுக்குக்கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குக்கசையாகவும், உங்கள் கண்களில் முள்ளுக்களாகவுமிருப்பார்களென்றும் நிச்சயமாயறிவீர்களாக.—பாருங்கள், இன்று நான் பூலோகத்தாரெல்லாரும் போகிறவழியாய்ப்போகிறேன்: உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைக்குறித்துச் சொல்லிய மங்கலவாக்குகளைல்லாவற்றிலும் ஒன்றாகிலும், ஒருவாக்காவது தவறிப்போகாமல் சகலமும் உங்களுக்கு நிறைவேறினவென்றும், அவைகளிலொருவாக்காவது தவறிப்போக வில்லெயென்றும், நீங்களெல்லாரும் உங்களிருதயத்திலும் உங்கள் ஆத்தமத்திலும் அறிந்திருக்கிறீர்கள்.—மேலும் உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்ன சமஸ்த நன்மைகளும் உங்களுக்கு நிறைவே

(கூ) க.நானா.உக.உய. சிகி.அ.க. தானி.உ.யக. லூக்.உ.உக. (கூ) அதி.உச.உஎ.—(உக. அதி. க.) அதி.உக.சச. அதி.உஉ.ச. அதி.யக.க. (உ) உபா.கக.உக. அதி.உச.க. க.நானா உஅ.க. (க) யாத்.யச.யச. அதி.ய.யச.சஉ. (ச) அதி.யக.உஉ. (டு) யாத்.உக.கல். உபா.யக.உக. எண்.கக.டுக. (சு) உபா.டு.கஉ. உபா.உஅ.யக. (ஏ) யாத்.உக.கக. உபா.எ.உச. நீதி.ச.யச. எபே.டு.யக. யாத்.உக.யக. சங்.யக.ச. எரே.டு.எ. செப்.க.டு. (அ) உபா.ய.உய. அதி.உஉ.டு. (க) உபா.யக.உக. அதி.க.டு. (ய) லேவீ.உச.அ. உபா.கஉ.கய. சியா.க.கக. உசாமு.உக.அ. யாத்.யச.யச. உபா.க.உஉ. (யக) அதி.உஉ.டு. (யஉ) எபி.ய.கஅ.கக. உ.பேதுரு.உ.உய.உக. உபா.எ.ச. (யக) சியா.உக. யாத்.உக.கக. எண்.கக.டுக. உபா.எ.ச. க.இரா.யக.ச. (யச) க.இரா.உஉ. எபி.க.உஎ. அதி.உக.சச.டு. லூக்.உக.கக. (யடு) உபா.உஅ.சக.

றப்பண்ணினதுபோல், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணினால், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களுக்கு அளித்த இந்த உத்தம தேசத்தினின்றும் உங்களை நாசப்படுத்துமளவும் சமஸ்த தீமைகளையும் உங்கள் மேல்வரப்பண்ணுவார்; யெகோவாவின் கோபம் உங்கள் மேல்முள்ள நீங்கள் சீக்கிரமாக அவர் உங்களுக்கு அளித்த உத்தம தேசத்தினின்றும் அழிந்துபோவீர்களென்றான்.

உச. அதிகாரம்.

க. யோசுவா சமஸ்த இலரவேலரையும் சேர்த்தல்: உ அவர்கள் பூருவபுருஷரின் சரித்திரத்தைச் சுருக்கிச் சொல்லல்: டச. அவர்களோடும் உடன்படிக்கை செய்தல்: உச. அந்த உடன்படிக்கைக்குச் சாட்சியாக ஒரு கல்லை நிறுத்தல்: உக. யோசுவாமரித்தல்: கூ. யோசேப்பின் எலும்புகளைப் புதைத்தல். எவ்யேசார் மரித்தல்.

அன்றியும் யோசுவா இலரவேலின் சமஸ்த கோத்திரத்தாரையும் விகேமிலே கூடிவரப்பண்ணி, அவர்களுடைய முதியோரையும், அதிபதிகளையும், நியாயாதிபதிகளையும், தலைவரையும் அழைப்பித்தான்; அவர்கள் தேவ சந்நிதியில் வந்து நின்றார்கள்.

உ அப்பொழுது யோசுவா சமஸ்த சனங்களையும் நோக்கி, இலரவேலின் தேவனாகிய யெகோவா பூர்வீகத்தில் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், நாகோருக்கும் பிதாவாகிய தோரகென்பவன் நதிக்கப்புறத்திலே வசித்திருந்து அந்நிய தேவர்களைச் சேவித்து வருகையில், — கூ நான் அந்த நதிக்கப்புறத்தில் இருந்த உங்கள் பிதாவாகிய ஆபிரகாமைக் கூட்டிக்கொண்டு வந்து, அவனைக்கானுன் தேசமெங்குங் கடந்து போகச்செய்து, அவனுக்கு ஈசாக்கைக்கொடுத்து, அவனுடைய சந்ததியை வார்த்திக்கப்பண்ணினேன்.—ஈசாக்குக்கு யாக்கோபையும், ஏசாவையும் கொடுத்தேன்; ஏசாவுக்குச் சேயீர்மலைத்தேசத்தைச் சதந்தரிக்கும்படி அளித்தேன்; யாக்கோபும் அவனுடைய பிள்ளைகளும் எகிப்துக்குப்போனார்கள்.—பின்பு நான் மோசேயையும், ஆரோனையும் அனுப்பி, எகிப்தியருக்குள்ளே நான் செய்த கிரியைகளினாலே அவர்களைவாழித்தேன்: அப்படி அவர்களுக்குச் செய்து உங்களைப்பறப்பட்செய்தேன்.—நான் உங்கள் பிதாக்களை எகிப்தினின்றும் புறப்படப்பண்ணின பின்பு, அவர்கள் சமுத்திரக்கரையிற் சேருகையில் எகிப்தியர் இர

தங்களோடும், குதிரைவீரரோடும், உங்கள் பிதாக்களைச் செங்கடல்மட்டும் பின்தொடர்ந்தார்கள்; அவர்கள் யெகோவாவை நோக்கி, ஒலமிட, — அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் இடையிலே இருநீயுண்டாக்கிச் சமுத்திரத்தை அவர்கள் மேற்பாய்ச்செய்து அவர்களை முடிமுடர்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கண்டது: பின்பு வனத்திலே நெடுநான் சஞ்சரித்தீர்கள்.— பின்பு நான் உங்களை யோர்தானுக்கப்புறத்திலே வசித்த எமோரியருடைய தேசத்திற்குக்கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடுயுத்தம் பண்ணுகிறபொழுது நீங்கள் அவர்களுடைய தேசத்தைச் சதந்தரித்துக்கொள்ளும்படி அவர்களை உங்களுக்கையில் ஒப்பித்தேன்; அவர்களை உங்கள் முன்னின்றும் சங்கரித்தேன்.—அப்பொழுது சிப்போரின் புத்திரனாகிய பாலாக்கென்னும் மோவாபியருடைய இராசாவெழுந்து, இலரவேலராகிய உங்களுடன் யுத்தம் பண்ணி, உங்களைச் சபிக்கும்படிக்குப் பேயோரின் புத்திரனாகிய பிலியாமை அழைத்து அனுப்பினான்.—நான் பிலியாமுக்குச் செல்கொடாதுபடியால் அவன் உங்களை ஆசீர்வதித்தான்: இப்படி உங்களை அவனுடைய கைக்குத்தப்புவித்தேன்.—பின்பு நீங்கள் யோர்தானைக் கடந்து யெரீகோவுக்குவந்தீர்கள், யெரீகோ நகரத்தாரும், எமோரியரும், பெர்சியரும், கானானியரும், எத்தியரும், கிரீகாவதியரும், ஈவியரும், எபூசியரும் உங்களுக்குவிரோதமாக யுத்தம் பண்ணினார்கள்; அவர்களையும் உங்கள் கையில் ஒப்பித்தேன்.—எமோரியருடைய இரண்டு இராசாக்களையும் நீங்கள் உங்கள் கட்டகத்தாலும், உங்கள் வில்லாலும் வெல்லவில்லை; நான் உங்களுக்கு முன்பாக வண்டுகளையனுப்ப அவைகள் அவர்களை உங்கள் முன்னின்றுந்தரத்தின.—நீங்கள் பெறும்படி பிரயாசப்படாத தேசத்தையும், நீங்களுண்டாக்காத நகரங்களையும், உங்களுக்கு அளித்தேன், அவைகளில் வசித்திருக்கிறீர்கள்; நீங்கள் உண்டாக்காத திராட்சத்தோட்டங்களின் பலனையும், சீதவிருட்சத்தோப்புகளின் பலனையும் புசித்தீர்களென்று சொல்லுகிறார்.

ஆகையால் நீங்கள் யெகோவாவுக்குப்பயந்து சற்கணத்தோடும், சந்தியத்தோடும், அவரைச் சேவித்து, நதிக்கப்புறத்திலும் எகிப்திலும் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களை விலக்கி, யெகோவாவைச் சேவிக்கக்கடவீர்கள்.—யெகோவாவைச் சேவிப்பது உங்கள் பார்வையைக்குத் தீதென்றுகண்டால், நதிக்கப்புறத்திலிருந்த உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களை

(யசு) லேவி.உச.யசு. உபா.உய.யெ.யசு.—(உச. அதி. க.) ஆதி.கரு.ச. அதி.உச.உ. க.சாமு.ய.யசு. (உ) ஆதி.யசு.உச.கசு. ஆதி.கசு.கசு. (க) அதி.யசு.உ. அ.ப.எ.உ.க. ஆதி.உச.உ.ச. சவ்.ா.எ.க. (ச) ஆதி.உசு.உச.உசு.உசு. ஆதி.கசு.அ. உபா.உசு. ஆதி.சசு.க.க. அ.ப.எ.யெ. (டு) யாத்.க.ய. யாத்.எ. யாத்.அ. யாத்.க. யாத்.ய. யாத்.யெ. (சு) யாத்.யெ.க.எ.க. யாத்.யசு.உ. யாத்.யசு.க. யாத்.யசு.ய. (எ) யாத்.யசு.உ. யாத்.யசு.உ.எ.உ.உ. உபா.ச.கசு. அதி.கசு. (அ) எண்.உச.உச.கசு. உபா.உசு.உ. உபா.கசு.க. (க) நியா.யசு.உசு. எண்.உசு.உ. உபா.உசு.க. (ய) உபா.உசு.உ. எண்.உசு.யசு.எ. எண்.உசு.ய. (யசு) அதி.க.யசு.யஎ. அதி.ச.ய.யசு.யெ அதி.கசு. அதி.யசு. அதி.யசு.க. அதி.யசு.க. (யெ) யாத்.உசு.உசு. உபா.எ.உ. சவ்.சசு.கசு. (யசு) உபா.க.ய.யசு. (யசு) உபா.ய.யெ. க.சாமு.யெ.உசு. ஆதி.யஎ.க. உபா.யசு.யசு. சவ்.யசு.க. உ.கொரி.க.யெ. எபே.க.உசு. லேவி.யஎ.எ. எசேசு.உ.ய.யசு. எசேசு.உ.ய.எ.அ. (யெ) ருத்.க.யெ. க.இரா.யசு.உசு. யோவா.கசு.எ. வச.யசு. உபா.யசு.க. நியா.க.ய. ஆதி.யசு.யசு.

யோ, நீங்கள் வசித்ததேசத்தாராகிய எமோரியருடைய தேவர்களையோ, யாரைச்சேவிக்கப்போகிறீர்கள், இன்றே தெரிந்துகொள்ளுங்கள், எப்படியும் நாணம் என்குடும்பத்தாரும் யெ கோவாவையே சேவிப்போமென்றான்.—அதற்குத்தரமாகச்சனங்கள், அந்நியதேவர்களைச் சேவிக்கும்பொருட்டு யெ கோவாவைவிட்டு நீங்குவது என்களுக்குமிகவுந்தாராயிருப்பதாக.—நம்மையும், நம்முடையபிதாக்களையும், அடிமைப்பட்டிருந்த இடமாகிய எகிப்துதேசத்தினின்றும் புறப்படச்செய்து; நம்முடையகண்களுக்கு முன்பாக அடையாளங்களையும் செய்து, நாம் நடந்துவந்த சமஸ்தவழியிலும், நாம் கடந்துவந்த சகலசாதியாருக்குள்ளும், நம்மைக் காப்பாற்றினவர், நம்முடைய தேவ னாகிய யெ கோவாவே.—அத்தேசத்திலேவசித்த எமோரியராகிய சமஸ்தசனங்களையும், யெ கோவா நமது முன்னின்றூரத்தினார்; நாமும் யெ கோவாவையே, சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள்.—அதற்குயோசுவாசனங்களைநோக்கி, நீங்கள் யெ கோவாவைச் சேவிக்கமாட்டீர்களே: அவர்பரிசுத்தமுள்ள தேவன், எரிச்சலுள்ள தேவன், உங்கள் அதிகிரமங்களையும் உங்கள்பாவங்களையும் மன்னிக்கமாட்டார்.—நீங்கள் யெ கோவாவைவிட்டு அந்நியதேவர்களைச்சேவித்தால், அவர் உங்களுக்கு முன்னன்மைசெய்திருந்தும், திருமப உங்களுக்குத் தீமைசெய்து, உங்களை அழித்துவிடுவாரென்றான்.—அதற்குச்சனங்கள் யோசுவாவைநோக்கி, அப்படியல்ல, யெ கோவாவைச்சேவிப்போமென்றார்கள்.—உஉ அப்பொழுது யோசுவா சனங்களைநோக்கி, யெ கோவாவைச்சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதைக்குறித்து நீங்களே உங்களுக்குச்சாட்சிகளென்றான். அதற்கவர்கள், நாம் உங்களே சாட்சிகளென்றார்கள்.—அப்பொழுது அவன் இனி உங்களுக்குள்ளிருக்கிற அந்நிய தேவர்களை அகற்றி, உங்கள் இருதயத்தை இஸரவேலின் தேவ னாகிய யெ கோவாவுக்குநேராகத் உச திருப்புங்களென்றான்.—சனங்கள் யோசுவாவைநோக்கி, நாங்கள் நம்முடைய தேவ னாகிய யெ கோவாவைச்சேவிப்போம், அவருடையவாக்குக்கு அமைந்து நடப்போமென்றார்கள்.—அந்நா உடனிலே யோசுவா வுடிகேமிலே சனங்களோடும் உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்குக்கட்டளையும் விதிப்பிரமாணமுமாகவற்படுத்திவைத்தான்.

இந்த வாக்குகளை யோசுவா தேவனுடைய உசவேதப்பிரமாணபுத்தகத்திலெழுதி, ஒரு பெரிய கல்லையெடுத்து, அங்கே யெ கோவாவின்பரிசுத்தஸ்தானத்துக்குச் சமீபத்திலுள்ள அல்லோன் மரத்தின்கீழ் அதைநாட்டினான்.—பின்பு யோசுவா உச சகலசனங்களிடத்திலும், பாருங்கள், இந்தக்கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக்கடவது; யெ கோவா நமக்குச்சொல்லியவாக்குகள் யாவையும் இதுகேட்டிருக்கின்றது: நீங்கள் உங்கள் தேவனைவிட்டு விலகாதபடிக்கு இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக்கடவென்று சொன்னான்.—இவ்வண்ணமே யோசுவா சனங்கள் தங்கள் தம் உசுகள் சுதந்தரத்துக்குப் போரும்படி அவர்களையனுப்பிவிட்டான்.

இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, தூளின்புத் உச திரனும், யெ கோவாவின் தாசனுமாகிய யோசுவா தூற்றுப்பத்துவயதில் மரணமடைந்தான்.—எப்ராயீம்மலைத்தேசத்திலுள்ள காகாவம்மலைக் கூடுகுலடக்கே அவனுடைய சுதந்தரத்தின் எல்லை யாகிய திம்முத்தெசாக்கில் அவனையடக்கம்பண்ணினார்கள்.—யோசுவா உயிரோடிருந்த சகல கூகர்களிலும் யெ கோவா இஸரவேலர் நிமித்தஞ்செய்த கிரியைகன்யாவையும் அறிந்து, யோசுவாவுக்குப்பின்பு உயிரோடிருந்த முதியோருடைய சகலநான்களிலும் இஸரவேலர் யெ கோவாவைச்சேவித்தார்கள்.

இஸரவேல்சுத்தியார் எகிப்திலிருந்துகொண் கூடுவந்த யோசேப்பினுடைய எலும்புகளை வுடிகேமைச்சேர்ந்த துண்டெகிலத்தில் அடக்கம்பண்ணினார்கள்: அந்த கிலத்தை யாக்கோபு வுடிகேமின்பிதாவாகியகாமோரிடத்தில் தூறுவெள்ளிக் காசுக்குவாங்கியிருந்தான், அதுவே யோசேப்பின்சுத்தியாருக்குச் சுதந்தரமாயிற்று.—ஆரோ கூனின்புத்திரனாகிய எலீயேசாரும் மரித்தான்: அவனுடைய புத்திரனாகிய பீனிகாசுக்கு எப்ராயீமின் மலைத்தேசத்திலேகொடுக்கப்பட்ட கிபியாவில் அவனையடக்கம்பண்ணினார்கள்.

(யுக) மத்.சு.உச. லேலி.யுக.உ. க.சாமு.சு.உய். சங்.குக.டு.க. ஏசா.டு.யசு. யாத்.உய்.டு. யாத்.உக.உக. (உய்) க.நானா.உசு.க. உ.நானா.யுக.உ. எஸ்ஸு.அ.உக. ஏசா.க.உசு. ஏரே.யெ.யுக. அதி.உக.யுக. ஏசா.கூ.யு. (உஉ) சங். ஸ்கூ.எ.க. (உக) ஆதி.கூ.டு.உ. நியா.ய்.யசு. க.சாமு.எ.க. (உடு) யாத்.யுக.உடு. உ.இரா.யசு.யெ. வச.உசு. (உசு) உபா.கூ.உச. நியா.கூ.சு. ஆதி.உசு.யசு. அதி.ச.கூ. ஆதி.கூ.டு.ச. (உஎ) ஆதி.கூ.சு.கூ.டு.உ. உபா.கூ.யுக.உக.உசு. உபா.கூ.உக. (உசு) நியா.உ.சு. (உக) நியா.உ.சு. (கூ) அதி.யுக.யுக. நியா.உ.க. (கூ) நியா.உ.எ. உபா.யுக.உ. உபா.கூ.யுக. (கூ) ஆதி.யுக.உடு. யாத்.யுக.யுக. ஆதி.கூ.யுக. (கூ) யாத்.சு.உடு. நியா.உய்.உசு.

நியாயாதிபதிகளின் புத்தகம்.

க. அதிகாரம்.

- க. யூதா, வழியேயான் என்னும்வமிசத்தாரின் சங்கதிகளைத்தெரிவித்தல்: அ. யெரூஷலேமைப்பிடித்தல்: யசு. பலநகரங்களைச் செய்தல்: உஉ. யோசேப்பு வமிசத்தார் பெத்தேல்நகரத்தை நிலைப்படுத்தல்: உஎ. மனுவேயின்வமிசத்தாரின் சங்கதி: உக. எப்ராயீம் வமிசத்தாரின்சங்கதி: கூ. செபுலோன்வமிசத்தாரின்சங்கதி: கூக. ஆவேர்வமிசத்தாரின்சங்கதி: கூகூ.நப்தாலவமிசத்தாரின்சங்கதி: கூச. தாண்வமிசத்தாரின்சங்கதி.
- யோசுவா மரித்தபின் இலரவேல் சந்தியாரியெகோவாவைநோக்கி, கானானியரைஎதிர்த்துயுத்தம்பண்ணும்படி எங்கன்மிமித்தம் முதல்முதல் ஆர் எழுந்துபுறப்பட வேண்டுமென்றுகேட்டல்: உஉ. யெகோவா, யூதா எழுந்துபுறப்படக்கடவன்: பாருங்கள், அந்தத்தேசத்தை அவனுடையகையில் ஒப்பித்தேனென்றார்: அப்பொழுதுயூதாதன்சகோதரானுகிய வழியேயானே நோக்கி, நாம் கானானியருடன் யுத்தம்பண்ணும்படி நீ என்சுதந்தரபாகத்தில் என்னுடன் எழுந்துவா, உன்சுதந்தரபாகத்தில் நானும் உன்னுடன் வருவேனென்றான்; அதிலுல் வழியேயான் அவனுடன் போனான்.—யூதா எழுந்துபுறப்பட யெகோவா கானானியரையும், பெரிசியரையும் அவர்கள் கையில் ஒப்பித்தார். அவர்கள் பேசெக்கிலேபதிலையிரம்பேரைக்கொலைசெய்தார்கள்.—பேசெக்கிலே அதோனிபேசெக்கைக்கண்டு, அவனோடுஎதிர்த்துயுத்தம்பண்ணி, கானானியரையும் பெரிசியரையும் கொலைசெய்தார்கள்.—அதோனிபேசெக்குத்தப்பிட்டு, அவனைத்தொடர்ந்துபிடித்து, அவனைக்கால்களின் பெருவிரல்களைத் தறித்து விட்டார்கள்.—அப்பொழுது அதோனிபேசெக், எழுபதுஇராசாக்கள்தங்களைக்கால்களின்பெருவிரல்கள்தறிக்கப்பட்டு என்னுடையபோசனபீடத்தின்மீழள்ள சேஷத்தைப் பொறுக்கினார்கள்: நான்செய்தவண்ணமே தேவன் எனக்கும் பிரதிசெய்தாரென்றான்: பின்பு அவனையெரூஷலேமுக்குக்கொண்டுபோனார்கள், அங்கே அவனிந்துபோனான்.—யூதாவின்சந்தியாரியெரூஷலேமையெதிர்த்துயுத்தஞ்செய்துபிடித்து, கட்டகத்தின்வாயிலுல் அதைச்சங்கரித்து, நகரத்தை அக்கினியினாலேதகித்தார்கள்.
- பின்பு யூதாவின் சந்தியாரி, மலைகளிலுந் தெற்கிலுந் தாழ்ந்த பூமியிலும் வசித்தகானானிய

ரை எதிர்த்துயுத்தஞ்செய்யப்புகப்பட்டார்கள்.— அன்றியும், யூதாசந்தியாரிமுற்காலத்திலே கீரியாத் அர்பா என்று பெயர்கொண்டிருந்த எப்ரோனில்வசித்தகானானியரை எதிர்த்துப்போய், வேஷாயையும், அகீமானையும், தல்மாயையும் கொலைசெய்து, அங்கிருந்து முற்காலத்திலேகீரியாத் செப்பேர் என்றுபெயர்கொண்டிருந்த தியீரின் குடிகளை யெதிர்க்கப்புகப்பட்டார்கள்.— அப்பொழுது காலேபு, கீரியாத் செப்பேரைச் சங்கரித்துப்பிடிக்கிறவனுக்கு என்முத்திரியாகிய அக்சானை விவாகம்பண்ணிக்கொடுப்பெனென்றான்.—பின்புகாலேபின் தம்பியாகிய கேனானியன் புகுத்திரான ஒத்தியேல் அதைப்பிடித்தான்; அதிலுல் தன்முத்திரியாகிய அக்சானை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.—அவன் புறப்படுவசகையில் அவனுடைய உத்தரவுபெற்றுக் கொண்டு, தன்பிதாவினிடத்தில் ஒருவயல்வெளி கேட்கும்படி அவள்கழுதையைவிட்டிழங்க, காலேபு அவளை நோக்கி, உனக்கென்னவேண்டுமென்றான்.—அவனுக்கு உத்தரமாக அவன் எனக்கொடுக்குஆசீர்வாதந்தரவேண்டும், எனக்குத்தென் னுட்டைத்தந்தீர் நீருற்றையுந் தாருமென்றான்: அப்பொழுது காலேபுமேலுள்ள நீருற்றையுந்கீழுள்ளீர்நுற்றையுந் கொடுத்தான்.

மோசேயின் மாமனாகிய கேனானியன் சந்தியாரியசுரும், யூதாவின் சந்தியாரிரோடேபேரிந்துகளின் நகரத்தைவிட்டு, அராத்திற்குத்தெற்கேயிருக்கிற யூதாவின் வனந்தரத்துக்குப்போனார்கள்: அவர்கள் போய்ச்சனங்களுக்குள்ளே வாசம்பண்ணினார்கள்.—யூதாவும் அவன் சகோதரானுகிய வழியேயானும் கூடப்போய்ச்சிப்பத்தில் வசித்திருந்த கானானியரைக் கொலைசெய்து, அதைச்சங்கரித்தார்கள்: அந்நகரத்துக்கு ஓர்மாவென்று பெயரிடப்பட்டது.—மேலும் யூதா காசாவையும், அயுதின் எல்லையையும், அஷ்கிலோனையும், அதின் எல்லையையும், எக்ரோனையும், அதின் எல்லையையும் பிடித்தான்.—யெகோவா யூதா பட்சத்தி புகுவிருந்தபடியால் அவன் பருவத்தாரைத்தாரத்தினான்: தாழ்ந்த பூமியின் குடிகளுக்கு இருப்புரதங்களிர்ந்தபடியினாலே அவர்களைத்தாரத்தமுடியாமற் போயிற்று.—மோசே சொல்லியபிரகா உயிரம் எப்ரோனைக்காலேபுக்குக்கொடுத்தார்கள்: அவனதிலிருந்த எனக்கின்புத்திரர்மூவரையுந்தாரத்திவிட்டான்.—பென்யாமீன் சந்தியாரியெரூஷலே

(க. அதி. க.) எண்.உஎ.உக. அதி.உஉ.யு. (உ) ஆதி.சக.அ. (ச) க.சாமு.யக.அ. (எ) லேவி.உச.யக. க.சாமு.யடு. கூ. யாக்.உ.யக. (அ) யோசு.யடு.கக. (க) யோசு.ய.கக. யோசு.யக.உக. (ய) யோசு.யச.யடு. (யக) யோசு.யடு.யடு. (யஉ)யோசு.யடு.யசு.யஎ. (யக) அதி.க.க. (யச)யோசு.யடு.யசு.யக. (யடு)ஆதி.கக.யக. (யச) அதி.ச.யக.யஎ.க.சாமு. யடு.சு. எரே.கடு.உ. உபா.கசு.க. எண்.உக.க. எண்.ய.கஉ. (யஎ) எண்.உக.க. (யசு) யோசு.யக.உஉ. (யக) வச. உ.உ.இரா.யு.எ. யோசு.யஎ.யசு.யசு. (உய) எண்.யச.உச. உபா.க.கசு. யோசு.யசு.க.யக. (உக) யோசு.யடு.கக.

வேயில்வசித்த எழுதியரையுந்துரத்தவில்லை: எழுதியர் இந்நகர்வரைக்கும்பேனயாயின் சந்தியாரோடே யெருஷலேயில் வசித்திருக்கிறார்கள்.

௨௨ யோசேப்பின் வமிசத்தாரும் பெத்தேலை யெதிர்த்தப்பறப்பட்டார்கள்: யெ கோவா அவர் ௨௩ கள் பட்சத்திலிருந்தார்.—முற்காலத்திலே ஊஸ் என்று பெயர்கொண்டிருந்த அந்தப் பெத்தேலை வேவுபார்க்கும்படி யோசேப்பின்வமிசத்தார் ஆ ௨௪ னனுப்பினார்கள்.—அந்த வேவுகாரர் ஒருமனிதன் நகரத்திலிருந்து புறப்படக்கண்டு, அவனைநோக்கி, நகரத்திற்பிரவேசிக்கிற வாசலை எங்களுக்குக் காட்டித்தந்தால் உனக்குத்தயைசெய்வோமென் ௨௫ றார்கள்.—அப்படியே அவன் நகரத்திற்பிரவேசிக்கிறவாசலை அவர்களுக்குக்காட்டிக் கொடுக்க, அவர்கள் கட்கத்தின்வாயினால் நகரத்தைச்சங்கரித்தார்கள்: அந்தமனிதனையும் அவன்குடும்பம் ௨௬ முழுவதையும் போகவிட்டோட்டார்கள்.—அந்த மனிதன் எத்தியருடையதேசத்துக்குப்போய் ஒரு நகரத்தையுண்டாக்கிஇந்நகர்வரைக்கும்வழங்குகிற ஊஸ் என்னும்பெயரை அதற்கு இட்டான்.

௨௭ மனோஷேபேத்தியான் ஊராரையும், அதைச்சேர்ந்த நகரங்களிலுள்ளவர்களையும், தானாகின் நகரத்தாரையும், அதைச்சேர்ந்த ஊராரையும், தோரின் குடிகளையும் அதைச்சேர்ந்த ஊராரையும், இப்பவியம் குடிகளையும், அதைச்சேர்ந்த ஊராரையும், மெகிதோவின் குடிகளையும், அதைச்சேர்ந்த ஊராரையும் தூரத்திலிடவில்லை; அதனால் காணானியர் பின்னும் அத்தேசத்திலே வசிக்கப்பெற்ற ௨௮ றார்கள்.—இலரவேலர் வலிமைபெற்றபொழுது, அவர்களிடத்தில் திறைவாங்கிவந்ததேயொழிய, அவர்களை முழுவதும் தூரத்திலிடவில்லை.

௨௯ எப்ராயீமருங் கெசெசரில் வசித்த காணானியரைத்தூரத்திலிடவில்லை, காணானியர் கெசெசரில் அவர்களுக்குள்ளே வசித்தார்கள்.

௩௦ செபுலோனியரும்கித்ரோன் குடிகளையும், நகலோல் குடிகளையும் தூரத்திலிடவில்லை, காணானியர் அவர்களுக்குத்திறைகொடுக்கிறவர்களாய் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணினார்கள்.

௩௧ ஆஷேரும் அக்கோவின் குடிகளையும், சீதோன், அக்லாப், அக்சிப், எல்பா, அபீக், ரேகோப் பென்னும் ஸ்தானங்களின் குடிகளையுந்துரத்திலிடவில்லை.—அவர்களைத் தூரத்திலிடாதபடியால், ஆஷேரியர் அத்தேசத்தில் வசிக்கிறவர்களாகிய காணானியருக்குள்ளே வாசம்பண்ணினார்கள்.

௩௨ நப்தாலி பேத்திமேவதின் குடிகளையும், பேதலாத்தின் குடிகளையும் தூரத்திலிடாமல், அத்தேசத்தாராகிய காணானியருக்குள்ளே வாசம்பண்ணினார்கள். பேத்திமேவதின் குடிகளும் பேதலாத்தின் குடிகளும் அவர்களுக்குத்திறைகொடுக்கிறவர்களானார்கள்.

மேலும் பள்ளத்திலிறங்கவிடாமல் தாண்சந் கூசு ததியாரை வலாற்காரம்பண்ணி, எமோரியர் அவர்களைமேலையில் வசிக்கும்படி செய்தார்கள்.—எமோரியர் எரெஸ்மலைகளிலும் அயர்லோனி கூடிலும் ஷகல்பீயிலும் வசிக்கப்பெற்றார்கள்: ஆயினும் யோசேப்பின் வமிசத்தார்தேமெற்கொண்டமையால் அவர்களுக்குத் திறைகொடுக்கிறவர்களானார்கள்.

எமோரியரின் எல்லை ஷேலாடொடங்கி அந் கூசு ரபீமுக்குப்போகும் வழிபரியந்தமும் அதற்கப்பாலுமிருந்தது.

௨. அதிகாரம்.

௧. போகீம் ஸ்தானத்தில் தூதன்சனங்களைக்கண்டித்தல்: ௧. யோசவா மரணம்டைந்தபின்பு பிற்சந்ததியார்துஷ்டராதல்: ௨. யெ கோவா அவர்கள்மேற் குரோதங்கொண்டும் இரங்கல்: ௩. இலரவேலரைப்பரிட்சிக்கும்படிகாணானியரில் சிலரை மீந்திருக்கவைத்தல்.

யெ கோவாவின் தூதனானவர்கில்காலிலிருந்து போகீமுக்குவந்து, நான் உங்களை எகிப்தினின்றும் புறப்படச்செய்து, உங்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டதேசத்தில் உங்களைக் கொண்டுவந்ததுமன்றி, உங்களுடன்பண்ணின என்னுடன்படிக்கையையும் ஒருக்காலுந் தள்ளிவிட்டேன்.—நீங்கள் இத்தேசத்தாரோடும் உடன்பாடுசெய்யாமல், அவர்களுடையவெதிகைகளையிடித்துவிடக் கடவீர்களென்று சொன்னேன்; ஆயினும் நீங்கள் என்சொல்லைக்கேட்கவில்லை, எனிப்படிச்செய்தீர்கள்.—இனிநான் அவர்களை உங்கன்முன்னிலையினின்றும் தூரத்திலிடேன், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாவார்கள், அவர்கள்தேவர்கள் உங்களுக்குக்கண்ணிகளாவார்களென்றார்.—யெ கோவாவின் தூதனானவர்களை இர்தவாக்குகளை இலரவேலின் சமஸ்த சந்ததியாருக்குள் சொன்னபொழுது, சனங்கள் உரத்தசத்தமிட்டு ஆழ்தார்கள்.—அதனால் அவர்கள் அந்தஸ்தானத்துக்குப் போகீமென்று பெயர்தரித்தார்கள்: அங்கே யெ கோவாவுக்குப்பலியிட்டார்கள்.

யோசவா இலரவேல் சந்ததியாராகிய சனங்களை அனுப்பினகாலத்தில், அவர்கள் அத்தேசத்தைச் சதந்தரித்துக்கொள்ளும்படி அவரவர் தங்கள் தங்கள்சுதந்தரத்துக்குப்போனார்கள்.—யோசவாவின் ஆயுள்வரைக்கும் யெ கோவா இலரவேல்நிமித்தம் செய்த எல்லாப்பெரிய கிரியைகளையும் கண்டவர்களும், யோசவாவுக்குப்பின்பு உயிரோடிருந்தவர்களும், முதியோருடைய சகல நாள்களிலும், சனங்கள் யெ கோவாவைச்சேவித்தார்கள்.—தூனின் புத்திரனும் யெ கோவாவின் தாசனுமாகிய யோசவா தூற்றுப்ப

(௨௨) வச.யுக. (௨௩) யோச.௨.௧. அதி.ய.௨.௨. ஆதி.௨.௨.யுக. (௨௪) யோச.௨.௨.௨.யுக. (௨௫) யோச.௨.௨.௩.யுக. (௨௬) யோச.௨.௩.௧. யுக. (௨௭) யோச.௨.௩.௨.யுக. (௨௮) யோச.௨.௩.௩.யுக. (௨௯) யோச.௨.௩.௪.யுக. (௩௦) யோச.௨.௩.௫.யுக. (௩௧) யோச.௨.௩.௬.யுக. (௩௨) யோச.௨.௩.௭.யுக. (௩௩) யோச.௨.௩.௮.யுக. (௩௪) யோச.௨.௩.௯.யுக. (௩௫) யோச.௨.௩.௧௦.யுக. (௩௬) யோச.௨.௩.௧௧.யுக. (௩௭) யோச.௨.௩.௧௨.யுக. (௩௮) யோச.௨.௩.௧௩.யுக. (௩௯) யோச.௨.௩.௧௪.யுக. (௪௦) யோச.௨.௩.௧௫.யுக. (௪௧) யோச.௨.௩.௧௬.யுக. (௪௨) யோச.௨.௩.௧௭.யுக. (௪௩) யோச.௨.௩.௧௮.யுக. (௪௪) யோச.௨.௩.௧௯.யுக. (௪௫) யோச.௨.௩.௨௦.யுக. (௪௬) யோச.௨.௩.௨௧.யுக. (௪௭) யோச.௨.௩.௨௨.யுக. (௪௮) யோச.௨.௩.௨௩.யுக. (௪௯) யோச.௨.௩.௨௪.யுக. (௫௦) யோச.௨.௩.௨௫.யுக. (௫௧) யோச.௨.௩.௨௬.யுக. (௫௨) யோச.௨.௩.௨௭.யுக. (௫௩) யோச.௨.௩.௨௮.யுக. (௫௪) யோச.௨.௩.௨௯.யுக. (௫௫) யோச.௨.௩.௩௦.யுக. (௫௬) யோச.௨.௩.௩௧.யுக. (௫௭) யோச.௨.௩.௩௨.யுக. (௫௮) யோச.௨.௩.௩௩.யுக. (௫௯) யோச.௨.௩.௩௪.யுக. (௬௦) யோச.௨.௩.௩௫.யுக. (௬௧) யோச.௨.௩.௩௬.யுக. (௬௨) யோச.௨.௩.௩௭.யுக. (௬௩) யோச.௨.௩.௩௮.யுக. (௬௪) யோச.௨.௩.௩௯.யுக. (௬௫) யோச.௨.௩.௪௦.யுக. (௬௬) யோச.௨.௩.௪௧.யுக. (௬௭) யோச.௨.௩.௪௨.யுக. (௬௮) யோச.௨.௩.௪௩.யுக. (௬௯) யோச.௨.௩.௪௪.யுக. (௭௦) யோச.௨.௩.௪௫.யுக. (௭௧) யோச.௨.௩.௪௬.யுக. (௭௨) யோச.௨.௩.௪௭.யுக. (௭௩) யோச.௨.௩.௪௮.யுக. (௭௪) யோச.௨.௩.௪௯.யுக. (௭௫) யோச.௨.௩.௫௦.யுக. (௭௬) யோச.௨.௩.௫௧.யுக. (௭௭) யோச.௨.௩.௫௨.யுக. (௭௮) யோச.௨.௩.௫௩.யுக. (௭௯) யோச.௨.௩.௫௪.யுக. (௮௦) யோச.௨.௩.௫௫.யுக. (௮௧) யோச.௨.௩.௫௬.யுக. (௮௨) யோச.௨.௩.௫௭.யுக. (௮௩) யோச.௨.௩.௫௮.யுக. (௮௪) யோச.௨.௩.௫௯.யுக. (௮௫) யோச.௨.௩.௬௦.யுக. (௮௬) யோச.௨.௩.௬௧.யுக. (௮௭) யோச.௨.௩.௬௨.யுக. (௮௮) யோச.௨.௩.௬௩.யுக. (௮௯) யோச.௨.௩.௬௪.யுக. (௯௦) யோச.௨.௩.௬௫.யுக. (௯௧) யோச.௨.௩.௬௬.யுக. (௯௨) யோச.௨.௩.௬௭.யுக. (௯௩) யோச.௨.௩.௬௮.யுக. (௯௪) யோச.௨.௩.௬௯.யுக. (௯௫) யோச.௨.௩.௭௦.யுக. (௯௬) யோச.௨.௩.௭௧.யுக. (௯௭) யோச.௨.௩.௭௨.யுக. (௯௮) யோச.௨.௩.௭௩.யுக. (௯௯) யோச.௨.௩.௭௪.யுக. (௧௦௦) யோச.௨.௩.௭௫.யுக.

க பத்துவயதில் மரணமடைந்தான்.—எப்ராயீமின் மலைத்தேசத்துள்ள காகாவும்லைக்கு வடக்கே அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம் லோத்தேரெசில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.—அக்காலத்திலிருந்த சந்ததியாரெல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டார்கள்: அவர்களுக்குப் பின்பு யெகோவாவையும், அவர் இஸரவேல்நிமித்தம்செய்தகிரியையும் அறியாதவேறொரு சந்ததியார்தோன்றினார்கள்.—யெகோவாவேல்சந்ததியார் யெகோவாவின் பார்வைக்குத்தீங்குசெய்து,பாகால்களைச்சேவித்து, யெகோவாவைவிட்டு, தங்களைச் சூழ்ந்திருக்கிற சனங்களின் தெய்வங்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றி, அவர்களை நமஸ்காரம்பண்ணி, யெகோவாவைக் கோப்பபடுத்தினார்கள்.—இப்படி அவர்கள் யெகோவாவைவிட்டுப் பாகாலையும், அஷ்தாரோத் விருட்சங்களையும் சேவித்தார்கள்.

கி அத்தலை யெகோவா இஸரவேல்மேல் உக்கிரகோபம்மூள, கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர்களையில் அவர்களை ஒப்பித்தார்: அவர்கள் அப்புறந் தங்கள் சத்துருக்களுக்கு எதிர்த்து நிற்கக்கூடாதபடிக்கு, அவர்களைச் சுற்றியிருக்கிற அவர்கள் சத்துருக்களின்கையில் அவர்களை விற்றார்.—யெகோவா சொல்லிய படிக்கும், யெகோவா அவர்களுக்காணையிட்டபடிக்கும், அவர்கள் புறப்படுந்தோறும் யெகோவாவின் கரம் அவர்களுக்கு விரோதமாயிருந்தது; அவர்கள் மிகவுட்கிசேசப்பட்டார்கள்.—யெகோவா நியாயாதிபதிகளை ஏற்படுத்தினார், அவர்கள் இவர்களைக்கொண்டையிடுகிறவர்களின் கையினின்றும் விடுவித்து இரட்சித்தார்கள்.—ஆயினும் அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளுக்குச் செவிகொடாமல், விபசாரமார்க்கமாய் அந்நிய தேவர்களைப் பின்பற்றி அவர்களை நமஸ்காரம் பண்ணினார்கள்: யெகோவாவின் கட்டளைக்கமைந்து தங்கள் பிதாக்கள் நடந்தபிரகாரம் தங்களும் நடவாமல், அவர்களுடைய வழியைத்துரிதமாய்விட்டு விலகினார்கள்.—அவர்கள் தங்களை ஒடுக்கிக்கிசேசப்படுத்துகிறவர்களினியித்தம் ஒலயிடுவதை யெகோவாகேட்டு இரங்கினார்: யெகோவா அவர்கள் நிமித்தம் நியாயாதிபதிகளை ஏற்படுத்தி, நியாயாதிபதியின் சமஸ்த நாங்களிலும் அவர்களை அவர்கள் சத்துருக்கள்கையினின்றும் யெகோவா விடுவித்தார்.—நியாயாதிபதி மரணமடைந்தவுடனே,

அவர்கள் திரும்பித் தங்கள் பிதாக்களிலும் மிகக் கெட்டவர்களாகி, அந்நியதேவர்களைப்பின்பற்றிச்சேவித்து அவர்களை நமஸ்காரம் பண்ணி, தங்கள் சுயகிரியையையுந் தங்கள் துன்மார்க்கத்தையும் விடாமல் நடந்தார்கள்.

ஆதலால் யெகோவா இஸரவேல்மேல்கோ உய்ப்பம்மூள, இந்தச்சனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் ஏற்படுத்திய என்னுடன்படிக்கையைமீறி, என்வாக்குக்குச் செவிகொடாத படியினால்,—யோசுவாமரித்தபின் மீந்திருந்த சாதியாரிலொரு உகவரையும், நான் இனி அவர்கள் முன்னிலையினின்றும் தூரத்திவாரேன்.—இப்படி இஸரவேலர் உடையெகோவா அருளிய வழியைத் தங்கள் பிதாக்கள் காத்து நடந்துபோலத் தங்களும் காத்து நடப்பார்களோ, மாட்டார்களோ என்பதை, அவர்கள் மூலமாகப் பரிட்சிப்பேனென்றார்.—அப்படி யெகோவா அந்தச்சாதியாரை யோசுவாவின் கையில் ஒப்பியாமலும், அவர்களைச் சீக்கிரமாய்த் தூரத்திவிடாமலும் இருக்கச்செய்தார்.

௩. அதிகாரம்.

க. மீதியான சனங்களுடன் இஸரவேலர் கலந்து துஷ்டராதல்: அ. ஒத்தனியேல் அவர்களைக்கூசானரிசத்தாயினின்றும் இரட்சித்தல்: டி. மோவாபுதேசத்தின் இராசாவாகியஎகலோனினின்றும் எகூத் அவர்களை யிரட்சித்தல்: கக. ஷம்கார் அவர்களைவிடுவித்தல்.

கா இனத்தேசத்திலே நடந்த யுத்தங்களிலொன்றையும் அறியாதவர்களாகிய இஸரவேலரைப்பரிட்சை பண்ணும்பொருட்டும்,—இஸரவேல்சந்ததியாரின் வயிசத்தாருக்குயுத்தம் பயில்விக்கும்பொருட்டும், யெகோவா மீதியாகவிட்டசாதியார்;—பெலஸ்தியருடைய அதிபதிகள் ஐந்தாபேரும், சகலகாணியரும், சீதோனியரும், பாகால்எர்மோன்முதல் அமாத்தின் பிரவேசம்வரைக்கும் விபானேன்மலைகளில்வசித்திருந்த ஈவியருமாகிய, இவர்களே.—இஸரவேலர் யெகோவாமோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கட்டளைகளுக்கமைந்து நடப்பார்களோ வென்றுசோதிக்கும்பொருட்டு, அவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.—இப்படியே இஸரவேல்சந்ததியார் காணியரும், எத்தியரும், அம்மோனியரும், பெர்சியரும், ஈவியரும், எபூசியருமாகிய இவர்களம்மத்தியில் வசித்திருந்தார்கள்.—அவர்கள் புத்திரிகளை விவாகம்பண்ணியும், தங்கள் புத்திரிகளை அவர்கள் புத்திரருக்குக்கொடுத்தும், அவர்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள்.—இப்படி இஸரவேல்சந்ததியார் யெகோவாவின் பார்வைக்குத்தீங்கானதைச்செய்து, தங்கள் தே

(க) யோசு.உச.௩௩. யோசு.௩௧.௩௩. யோசு.உச.௩௩. (ஊ) யாத்.௩.உ. க.சாமு.உ.௩.உ. க.நானா.உ.௩.௧. எரே.௧.௧. கலா.ச.௩.உ.தெசு.௧.௩. தீ.க.௧. (ஐ) உபா.௧.௩.௩. உபா.௧.௩.௩. யாத்.௩.௩.௩. (ஐ) அதி.௧.௩. (ஐ) அதி.௧.௩. சவ்.௧.௩.௩.௩. உ.இரா.௩.௩.௩. அதி.௧.௩. அதி.௩.௩. சவ்.௩.௩.௩. ஏசா.௩.௩.௩. லேவி.௩.௩.௩. யோசு.௩.௩.௩.௩. (ஐ) லேவி.௩.௩. உபா.௩.௩. (ஐ) அதி.௧.௩.௩.௩. க.சாமு.௩.௩.௩. அப்.௩.௩.௩. (ஐ) யாத்.௩.௩.௩.௩. லேவி.௩.௩.௩. (ஐ) யோசு.௩.௩.௩. அதி.௧.௩.௩. உபா.௩.௩.௩. (ஐ) அதி.௧.௩.௩. அதி.௩.௩. (ஐ) வச.௩.௩. யோசு.௩.௩.௩. (௩) யோசு.௩.௩.௩. (௩) அதி.௧.௩.௩. உபா.௩.௩.௩.—(௧) அதி. ௧. அதி. ௩. அதி.௩.௩.௩. யோசு.௩.௩.௩. (௩) அதி.௩.௩.௩. (௩) சவ்.௧.௩.௩. (௩) யாத்.௩.௩.௩. உபா.௩.௩.௩. (௩) அதி.௩.௩.௩. அதி.௩.௩.௩. யாத்.௩.௩.௩.

வகுதிய யெகோவாவைமறந்து, பாகாலையு
 ம் அஷூர்வீருட்சங்கையுஞ்சேவித்துவந்தார்கள்.

அ அதிகனல் யெகோவா இஸரவேலர்மேல்
 கோபம்மூள, அவர்களை அரம்நாகாரீம் இராசனாகி
 யகூஷான்றிஷதயிமின்கையிலே விற்றுப்போட்
 டார். இஸரவேல்சந்தியார் கூஷான்றிஷதயி
 மிடத்தில் எட்டுவருஷம் ஊழியஞ் செய்தார்

க கன்.—பின்பு இஸரவேல்சந்தியார் யெகோ
 வாவைநோக்கி ஒலமிட, யெகோவா இஸர
 வேல்சந்தியாரை இரட்சிக்கும்பொருட்டு, அ
 வர்களுக்குக்காலேபின்சகோதரானகேனுகின்
 புத்திரனாகிய ஒந்நியேல் என்னும் ஒரு இரட்ச
 ல களைத்தோற்றுவித்தார்.—அவன்மேல் யெகோ
 வாவின் ஆவீவந்ததினால், அவன் இஸரவேல
 ருக்கு நியாயாதிபதியாகி யுத்தஞ்செய்யப்பறப்
 பட்டான்: யெகோவா அவன்கையில் அ
 ரம்நாகாரீம்இராசனாகியகூஷான்றிஷதயிமைஒப்
 பித்தார்: அவன்கை கூஷான்றிஷதயிமை மேற்
 லக கொண்டது.—தேசம் நாற்பதுவருஷம் அமைவா
 யிருந்தது: கேனுகின் புத்திரனாகிய ஒந்நியேல்
 மரணமடைந்தான்.

லஉ இஸரவேல்சந்தியார் திரும்பவும் யெகோ
 வாவின் பார்வைக்குத் தீங்கானதைச்செய்தார்
 கன். அவர்கள் யெகோவாவின் பார்வைக்
 குத்தீங்கானதைச்செய்தபடியினாலே, யெகோ
 வாமோவாபியரின்இராசனாகியஎக்லோனைஇஸ
 ரவேலரை விரோதிக்கும்படி பலப்படுத்தினார்.—

லக அவன் அம்மோன் சந்தியாரையும், அமலேக்கி
 யரையும் கூட்டிக்கொண்டுபோய், இஸரவேல
 ரைச்சங்கரித்து, பேரிந்தாநகரத்தை வசப்படுத்தி
 லச ணை.—இஸரவேல்சந்தியார் பதினெட்டுவரு
 ஷம் மோவாபின் இராசனாகிய எக்லோனுக்கு
 லடு ஊழியஞ்செய்தார்கள்.—பின்பு இஸரவேல் சந்
 தியார் யெகோவாவைநோக்கி ஒலமிட, யெ
 கோவா அவர்களுக்கு இரட்சகனாக எயினிய
 ன்பெளத்திரனும், கேராவின்புத்திரனும், இடது
 கைவழக்கமுள்ளவனுமாகிய ஏகூத்தென்பவனை
 த்தோற்றுவித்தார். அவன்கையில் இஸரவேல்சந்
 தியார்மோவாபின் இராசனாகிய எக்லோனுக்
 லக குவெருமதிக்கொடுத்தனுப்பினார்கள்.—ஏகூத்தென்
 பவன் இருபுறமும் கூருள்ள ஒருமுழநீளமான
 ஒரு குற்றவாளியுண்டெண்ணி, அதைத்தன்வஸ
 திரத்துக்குள்ளே தன் வஸ்துதொடையிலே கட்
 லஎ டிக்கொண்டு, மோவாபின் இராசனாகியஎக்லோ
 னுக்குவெருமானத்தைக்கொண்டுபோனான்: எக்
 லஅ லோன் மிகவும்புஷ்டியானவன்.—இவன் வெரு
 மானத்தைக்கொடுத்து முடிந்தபின்பு, வெருமா
 னத்தைச்சமந்துவந்தசனங்களையனுப்பிவிட்டு,—

லக கில்காலினுள்ளதொழிற்படுத்திய விக்கிரகயிருக்

திற ஸ்தானத்தினின்றும்திரும்பிவந்து, இராசா
 வே, நான் உம்முடனே சொல்லவேண்டிய இ
 ரகசியமான ஒருகாரியமுண்டென்று சொல்ல;
 அதற்கவன் பொறுஎன்றான்: அவன் சமீபத்தில்
 நின்றயாவரும் அவனைவிட்டு வெளியேபோய்
 விட்டார்கள்.—தான் தனித்திருக்கும்படி செய் உய்
 யப்பட்ட குளிர்ச்சியான அறையிலிருந்த எக்
 லோன்சமீபத்தில் ஏகூத்தபோய், அவனைநோக்கி,
 தேவனருளிய செய்தியொன்று உமக்குச்சொல்
 லவேண்டுமென்றுசொல்ல; அவன் தன் ஆசனத்
 தைவிட்டுமுந்தான்.—உடனே ஏகூத் தன் இட
 டது கையை நீட்டித் தன்வஸ்து தொடையிற்
 கட்டியிருந்த சிறுவாணியுருவி அதை அவன் வ
 யிற்றில்பாய்ச்சினான்.—பிடி அலகோடே உட்உஉ
 புருந்தது: அவனுடைய வயிற்றுக்குட்போன
 சிறுவாணை இவன் இழுக்கக்கூடாதபடிக்கு நி
 ணம் அலகைச்சுற்றி அடைத்தது; அதுபிற்புறத்
 திலே புறப்பட்டது.—ஏகூத் புறப்பட்டு அறை உக
 யின் கதவைப்பூட்டிக்கொண்டு, கொலுக்கூடத்
 தின் வழியாய்ப்போய்விட்டான்.—இவன்போ உசு
 னபின்பு அவனுடைய பணியிடைக்காரர் வந்
 து அறையின் கதவு பூட்டியிருக்கக்கண்டு, அ
 வர் தமதுகுளிர்ச்சியான அறையில் தமது பாதங்
 களை மூடிக்கொண்டிருக்கிறவரென்றார்கள்.—அஉடு:
 வர்கள்காத்திருந்துவெட்கிப்போனார்கள்: அவன்
 அந்த அறையின் கதவைத்திறக்கவில்லை; அத
 னால் அவர்கள் ஒரு திறவுகோலையெடுத்துத்திறந்
 தபொழுது, தங்கள்பிரபுதரையிலேவிழுந்துசெத்
 துக் கிடக்கக்கண்டார்கள்.—அவர்கள் தாமதித் உசு
 து நிற்க ஏகூத் தப்பியோடி, தொழிற்படுத்திய
 விக்கிரக ஸ்தானத்தைக்கடந்துசெயிராத்துக்குப்
 போனான்.—அங்கே சேர்ந்தவுடனே எப்ராயீம் உஎ
 மலைகளில் அவன் எக்காளமுதிக்கொண்டு முன்
 செல்ல, இஸரவேல்சந்தியார்அவனோடேகூட
 மலைகளிலிருந்திறங்கினார்கள்.—அவன் அவர்க உஅ
 னைநோக்கி, யெகோவா மோவாபியராகிய
 உங்கள் பகைவரை உங்கள் கைகளில் ஒப்பித்
 துவிட்டார், என்னைப் பின்றொடர்ந்துவாருங்க
 ளென்றான். அவர்கள் அவனைப்பின்றொடர்ந்து
 போய், மோவாபியர் யோந்தானைக்கடக்கத்தக்க
 துறைகளைப்பிடித்து, ஒருவனையுங்கடக்கவொட
 டாமல்,—அக்காலத்தில் ஏறக்குறைய மோவா உக
 பியரில் பதினாயிரம்பேரைக் கொன்றுபோட்
 டார்கள். அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்
 களும் பராக்கிரம வீரர்களுமாயிருந்தார்கள்: அ
 வர்களிலொருவனுந் தப்பிப்போகவில்லை.—அந் கூய்
 நாளிலே மோவாபியர் இஸரவேலரின் கைக்கு
 வசப்பட்டார்கள். தேசம் எண்பது வருஷம் அ
 மைவாயிருந்தது.

(அ) அதி.உ.ஸ. அபகூ.க.எ. (க) அதி.க.எ. அதி.ய.ய. க.சாமு.ய.உ.ய. நிசி.க.உ.எ. அதி.உ.ய.க. அதி.க.ய.க. (ய) எண்.உ.எ.ய.அ. அதி.க.கூ. க.சாமு.ய.க.க. உ.நா.நா.ய.டு.க. (யஉ) அதி.உ.ய.க. க.சாமு.ய.உ.க. (யக) அதி.கூ.ய.ச. அதி.க.ய.க. உ.பா.உ.அ.ச.அ. (யடு) வ.ச.க. சங்.எ.அ.கூ. அதி.உ.ய.ய.க. (யக) யோச.ச.உ.ய. (உய) ஆமோ.கூ.ய.டு. (உச) க.சாமு.உ.ச.க. (உஎ) அதி.கூ.ய.ச. அதி.க.கூ. க.சாமு.ய.க.க. யோச.ய.எ.ய.டு. (உஅ) க.சாமு.ய.எ.ச.எ. யோச.உ.எ. அதி.ய.உ.டு. (கய) வ.ச.ய.க.

௩௧ அதற்குப்பின்பு அஞ்சினின்புத்திராகிய வரும் கார் தோனரி, ஒரு தாற்றுக்கோலினால் பெவிஸ்தியரில் அறுநாறுபேரைச் சங்காரஞ்செய்து, இப்படி அவனும் இலரவேலரை இரட்சித்தான்.

சு. அதிகாரம்.

௧. தெபோரான் பாரகைக்கொண்டு இலரவேலரை விடுவித்தல்: யெ. யாகேல் சிசெராவைக் கொல்லல்.

௭ கூ.த் மரணமடைந்தபின்பு, இலரவேல்சந்ததியார் திரும்பவும் யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச்செய்துவந்தார்கள்.—அதிலால் யெகோவா அவர்களைக்கானினிலுள்ள ஆத்தசோரிலிருந்து அரசாண்ட இராசனாகிய யாபீன்கையில் விற்றுப்போட்டார். அவனுடைய சேரபதிக்குச்சிசெராவென்றுபெயர். அவன் கோயீமருடைய நகரமாகிய அரோஷெத்திலே வசித்திருந்தான்.—அவன் தொளாயிரம் இருப்பு இரதங்கனையுடையவறையும், இருபதுவருஷகாலம் இலரவேல் சந்ததியாரை வலிமையோடுத் துயரப்படுத்தினபடியினாலே; இலரவேலர் யெகோவாவைநோக்கி ஒலமிட்டார்கள்.

௮ அக்காலத்திலே லப்பீதோத்தின் மனைவியாகிய தெபோரானென்னுந்தீர்க்கத்தரிசியானவள் இலரவேலருக்கு நியாயாதிபதியாயிருந்தாள்.—அவள் எப்ராயீயின் மலைத்தேசமானராமாவுக்கும் பெத்தேலுக்கும் மத்தியிலுள்ள தெபோராளின் பேர்ந்துமரத்தின்கீழே வாசம்பண்ணினாள். அங்கே இலரவேல் சந்ததியார்நியாயத்தீர்ப்புக்கேட்க அவளிடத்திற்கு ஏழிப்போவார்கள்.—அவன் நப்தாலியிலுள்ளகேதேஷிபிருக்கிற அபீலோகாமின் புத்திராகிய பாரகைவரவழைத்து அவனை நோக்கி,—நான் யாபீனுடைய சேரபதியாகிய சிசெராவையும், அவனுடைய இரதங்கனையும், அவனுடைய பெருங்கூட்டத்தையும், கீஷோன் பள்ளத்திலே உன்னிடத்திலேவர இழுத்து, அவனை உன்கையில் ஒப்பித்துவிடுவேன்; ஆகையால் நீ நப்தாலிசந்ததியாரிடத்திலும் செபுலோன் சந்ததியாரிடத்திலும் பதியிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாபோர்மலைக்குப்போவென்று இலரவேலின் தேவனாகிய யெகோவா உனக்குக்கூட்டினையிடவில்லையா வென்றான்.—அதற்குப்பாரக், நீ என்னோடேவரவிட்டால் நான் போகமாட்டேனென்றான்.—அவன், நான் நிச்சயமாய் உன்னோடே வருகிறேன்; ஆகிலும் நீ செய்யும்பிரயாணம் உனக்கு மேன்மையாய்முடியாது: ஒரு ஸ்திரீயின்கையிலே யெகோவா சிசெராவை விற்றுப்போடுவாரென்றான். பின்பு தெபோரான் எழுந்து பாரகுடனேகேதேலுக்குப்போனான்.

அப்பொழுதுபாரக் செபுலோனியரையும் நப்தாலியரையும்கேதேலுக்குவரவழைப்பித்து, பதியிரம்பேரைத் தனக்குப்பின்வரச்செய்து ஏறினான்; தெபோரானும் அவனோடேபோனான்.—கேனியனான ஏபெர் மோசேயின் மாமனாகிய ஓயிக்பாப்பின் சந்ததியாராயிருக்கிற கேனியரைவிட்டுப்பிரிந்து, தன்கூடாரத்தைக் கேதேலுக்குச்சமீபத்திலுள்ள சாகானி மென்னும் சமபூமியிலே போட்டிருந்தான்.—அபீலோகாமின் புத்திராகிய யெகிய பாரக் தாபோர்மலையிலேறிப்போனானென்று சிசெராவுக்குத்தெரிவிக்க,—சிசெரா தன்னுடைய தொளாயிரம் இருப்புரதங்களெல்லாவற்றையும், கோயீயின் நகரமாகிய அரோஷெத் முதல் கீஷோன் நகிவரைக்குமுள்ள தன்னுடைய சனங்களெல்லாரையும், வரவழைத்தான்.—அப்பொழுது தெபோரான் பாரகைநோக்கி, யெகோவா சிசெராவை உன்கையில் ஒப்பிக்கும் நாளிதுவே; ஆதலால் நீ யெழுந்துபோ, யெகோவா உனக்கு முன்செல்லவில்லையாவென்றான்: உடனே பாரகும் அவனுடனேகூடப்பதியிரம்பேருந் தாபோர் மலையிலிருந்திறங்கினார்கள்.—யெகோவா சிசெராவையும், அவனுடைய சமஸ்த இரதங்களையும், அவன்சமஸ்தசேனைகளையும், பாரகுக்குமுன்பாகக் கட்கத்தின் வாயினாலே சின்னப்பின்னப்படுத்தினான்: சிசெரா தன் இரதத்தைவிட்டிறங்கிக்கால்நடையாய் ஒடிப்போனான்.—பாரக் கோயீயின் நகரமாகிய அரோஷெத் வரைக்கும் அந்த இரதங்கனையுஞ் சேனைகளையுந் தொடர்ந்துபோனான், சிசெராவுடைய சமஸ்தசேனைகளும் கட்கத்தின் வாயிலால் விழுந்தன; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.—சிசெராமாத்திரங்கால்நடையாய் ஒடி, அவன் ஆத்தசோரின் இராசனாகிய யாபீனுக்கும், கேனியனை ஏபெருக்கும் சமாதானமுண்டாயிருந்தபடியினாலே, கேனியனான ஏபெருடையமனைவியாகிய யாகேலின் கூடாரத்திற்சேர்ந்தான்.

அப்பொழுது யாகேல் வெளியே சிசெராவுக்கு கெதிர்கொண்டுபோய் அவனைநோக்கி, என்னாயனாரே, உள்ளேவாரும், என்னிடத்தில் உள்ளேவாரும், பயப்படவேண்டாமென்றுசொல்ல, அவன் கூடாரத்துக்குள்ளே அவளிடத்திற்போனான்.—அவன் அவனை ஒருசமுக்கானத்தினால் மூடினான்.—பின்பு சிசெரா அவனைநோக்கி, எனக்குத்தாகமாயிருக்கின்றது, குடிக்கக்கொஞ்சந்தண்ணீர் தாவென்றான். உடனே அவன் பால்துருத்தியைத்திறந்து அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனைமூடினான்.—அவன் அவனை நோக்கி, நீகூடாரவாசலிலே நின்றனாகொண்டியா வனொருவன்வந்து இங்கேயாராகிலுமுண்டோ வென்றுகேட்டால், இல்லையென்றுசொல்லென்

(௩௧)அதி.௩.௧,௨.௧.சாமு.யூ.௩.௨.௨.௧.சாமு.யெ.௪.௭,௩.௩. அதி.௨.யூ. அதி.௪.௧,௩. சாமு.௪.௧.—(ச.அதி.௧.) அதி.௨.யூ. (௨) அதி.௨.யெ. யோச.யூ.௧,௧.௩. சாமு.யெ.௩.௧. வச.யூ.யூ. (௩) அதி.௧.யூ. அதி.௩.௩. (௩) அதி. ௩.௩. (௪) எபி.யூ.௩.௨. யோச.யூ.௩.௭. (௫) யாத்.யெ.௪. அதி.௩.௨.௧. க.இரா.யெ.௪.௩. (௬) அதி.௨.யெ. (௩) அதி. ௩.யெ. யாத்.யூ.௧.௩. க.இரா.௩.யெ. (யூ) அதி.௧.யூ. எண்.யெ.௨.௩. வச.௬. (யெ) உபா.௩.௩. உ.சாமு.௩.௨.௪. ஏசா. ௩.௨.யெ. (யூ) அதி.௩.௨.௩.

உக ருன்.—பின்பு ஏபெருடைய மனைவியாகிய யாகேல் கூடாரத்துமுனையெடுத்துத் தன்சையிலேகத்தியைப்பிடித்துக்கொண்டுமென்ன அவளிடத்திற்போய், அவனுடையசெறியில் ஒருமுனையைஅடித்துவிட்டாள், அது உருவிப்போய்த் தரையிலே புதைந்தது; அதினால் ஆயாசமாய்த் உஉதாங்கின அவன்இறந்துபோனான்.—பின்பு சிசெராவைத் துரத்துகிற பாரக் வந்தான். அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கெதிர்த்தொண்டுபோய், கீர்வாரும், கீர்தேடுகிறமனிதனை உமக்குக்காண்பிப்பெனென்று அவனுக்குச்சொன்னான்: அவன் அவளிடத்துக்குப்போய், சிசெரா செத்துக்கிடக்கிறதையும், முனை அவனுடையசெறியிலே அடித்திருக்கிறதையும்கண்டான்.—இப்படித் தேவன் அந்நாளிலே காணின் இராசனாகிய யாபீனை இலரவேல் சந்தியாரமுன்தாழ்ச்சிப்ப உசுடுத்தினார்.—இலரவேல் சந்தியாருடையகைவல்லமைகாணன் இராசனாகிய யாபீனைச் சங்கரித்துவிடமெனவும் வரவர அதிகரித்தது.

டு. அதிகாரம்.

தெபோரான்பாரக்கென்பவர்கன்பாட்டுப்பாடல். அந்நாளிலேதெபோரானும்அபீனோகாயின்புத்திரனாகிய பாரக்கும்பாட்டாக, —யெகோவா இலரவேலருக்காக நீதியைச் சரிக்கட்டினதின்மீத்தமும், சனங்கன் மணப்பூருவமாய்ச் சேர்ந்ததின்மீத்தமும் யெகோவாவை வாழ்த்துங்கள்.—இராசாக்களே, கேளுங்கள், பிரபுகளே, செவிகொடுங்கள்; நான் யெகோவாவைப்பாடுகிறேன்; இலரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கீர்த்தனம் பண்ணுகிறேன்.—யெகோவாவே, கீர் சேயீரிவருந்து புறப்பட்டு, ஏதோயின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமியதிர்த்தது, வானமும்சொரிந்தது, மேகங்களும் மழைபொழிந்தன.—யெகோவாவின் சமுகத்தினாறு பருவதங்களும், விசேஷமாகச்சீனோய், இலரவேலின் தேவனாகிய யெகோவாவின்சமுகத்தில் உருகின.—அனாத்தின் புத்திரனாகிய ஷம்காரின் நாள்களிலும், யாகேலின் நாள்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க்கிடந்தன, பிரயாணக்காரர், கோணலான வழியில் நடந்தார்கள்.—தெபோரானாகிய நான் எழும்பி, இலரவேலருக்கு மாதாவாய் எழும்புமனவும், கிராமங்கள் பாழாய், இலரவேலின் கிராமங்களே பாழாய்க்கிடந்தன.—அவர்கள் புதிய தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது வாசல்களிலே யுத்தம்நடந்தது: இலரவே

லர்நாற்பதினாயிரவருக்குள்ளும்கேடகமும், ஈட்டியுங் காணப்பட்டதுண்டா.—என் சிந்தைகசனங்களுக்குள் மணப்பூருவமாயெழுந்த இலரவேலின் அதிபதிகளை நாடுகின்றது. யெகோவாவை வாழ்த்துங்கள்.—வெண்கழுதைகளின்மேலேறுகிறவர்களே, நியாயசனத்தில் வீற்றிருக்கிறவர்களே, பிரயாணக்காரரே, சிந்தித்துக்கொள்ளுங்கள்.—சலம் மொண்டுகொள்ளுகிறவர்களில், வில்லானருடைய சத்தத்தைநீங்கினவர்கள்அங்கே யெகோவாவின்நியாயக்கிரமங்களையும், அவர் இலரவேலின் கிராமங்களுக்குச்செய்த நியாயக்கிரமங்களையும், புகழுவார்கள்: அது முதல் யெகோவாவுக்குரிய சனங்கள் வாசல்களிலே கூடிவருவார்கள்.—விஷெழி, விழி, தெபோரானே: விழி, விழி, பாட்டுப்பாடு: பாரக்கே, எழும்பு, அபீனோகாயின் புத்திரனே, உன்னைச்சிறையாக்கினவர்களைச் சிறையாக்கடத்திவா.—மீதியாயிருந்தவன் சனங்களின் வகபிரபுகளை ஆளச்செய்வார்: யெகோவா பராக்ரமசாலிகளை எண்குமுன்பாக ஏற்படுத்தினார்.— அமலேக்கிலே வேருன்றியிருந்தவர்கள் விசு எப்ராயீனின்ஹூர் தோன்றினார்கள்; உன்சனங்களுக்குள்ளே பேன்யமீனியர் உணக்குப்பின் சென்றார்கள்; மாரீசிவருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுது கோலப்பிடித்தவர்களும் இறக்கிவந்தார்கள்.—ஈஷ்காரும், பாரக்கும், விஷு ஈஷ்காரின் பிரபுகளும், தெபோரானோடேயிருந்தார்கள்: அவர்கள் காலான்களாகத் தாழ்த்தியுமிக்குப்போனார்கள். ருபேனின் பிரிவினைகளினிமித்தம் மனோசிந்தனைகள்மிகுதியாயின.—ஆடு வககளின் சத்தத்தைக்கேட்கும்படி, நீ தொழுவங்களுக்குள்ளே தங்கிவிட்டதென்ன. ருபேனின் பிரிவினைகளினிமித்தம் மனோசிந்தனைகள் மிகுதியாயின.—கிலியாத்தியர் யோர்தானுக்கு அக்கவிரையிலிருந்து விட்டார்கள்: தாணூரார்ப்பவிலே தங்கிவிட்டதேது, ஆஷேர் கடற்கரையில் வாசம்பண்ணி, தங்கள் குடாக்களிலே தங்கிவிட்டார்கள்.—செபுலோனியரும், நத்தாவிய யெருத்தங்கள் பிராணன்களை அற்பமும் மதியாமல், வெளியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களிலேபோனார்கள்.—இராசாக்கள்வந்து யுத்தம்பண்ணினார்கள், அப்பொழுது காணின் இராசாக்கள் மெகிதோவின் சலசமீபத்திலுள்ள தானுகிலே யுத்தம் பண்ணினார்கள்; அவர்கள் திரவியஞ்சும்பாதிக்க வில்லை.—அணியணியாய் கிற்கும் நட உவி சத்திரங்களும்சிசெராவையெதிர்த்துயுத்தஞ்செய்தன; வானத்தினின்றும்யுத்தஞ்செய்தன.—ஷேஷா உக

(உக) அதி.டு.உக. (உக) சங்.யெ.சஎ.—(டு) அதி.க.) யாத்.யெ.உ. (உ) சங்.யெ.சஎ. உ.நாளா.யெ.யெ.க. (க) உபா.கஉ.க. சங்.உ.யெ. (ச) உபா.கக.உ. உ.சாமு.உஉ.யெ. சங்.க.யெ.யெ. ஏசா.கச.க. அபக.க.க.யெ. (டு) உபா.ச.யெ. சங்.கஎ.டு. யாத்.யெ.யெ. (சு) அதி.க.க.க. அதி.ச.யெ. லேவ.உக.உஉ. உ.நாளா.யெ.டு. ஏசா.கக.யெ. புல.க.ச. யெ.யெ. (ஏ) ஏசா.சக.உக. (அ) உபா.கஉ.யெ. அதி.உ.யெ.யெ. க.சாமு.யெ.யெ. அதி.ச.க. (க) வச.உ. (ய) சங்.க.உ.சங்.ச.டு. (டு) அதி.யெ.ச. அதி.யெ.யெ. சங்.எ.எ.கஉ. (யெ) க.சாமு.யெ.எ. சங்.எ.ச.டு.எ. (யெ) சங்.டு.எ.யெ. சங்.க.யெ.யெ. (யெ) சங்.சக.யெ. (யெ) அதி.க.உ.எ. அதி.க.யெ. எண்.கஉ.கக.ச.யெ. (யெ) அதி.ச.யெ. (யெ) எண்.கஉ.க. (யெ) யோச.யெ.உ.டு.கக. யோச.யெ.உ.க.கக. (யெ) அதி.ச.யெ. (யெ) அதி.ச.யெ. சங்.சச.யெ. வச.க.யெ. (யெ) யோச.யெ.யெ. சங்.எ.எ.யெ.யெ. அதி.ச.யெ. (உக) அதி.ச.எ.

ன் நதி, புராதனநதியாகிய கீஷோன் நதியே, அவர்களை வாரிக்கொண்டுபோயிற்று. என் ஆத்து உஉமமே, நீபராக்கிரமசாலியையிதித்தாய்.-அப்பொழுது வேகத்தினாலே, பராக்கிரமக் குதிரைகள் செல்லும்வேகத்தினாலே குளம்புகள்தகர்ந்துபோயின.-யெகோவாவின் தூதனாவார், மேரோசைச்சபித்துவிடுங்கள், அந்நகரத்தார் யெகோவாவுக்குத்துணையாகவும், யெகோவாவுக்குத்துணையாகும்படி பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாகவும் வராமலிருந்தபடியினாலே, அவர்களைச் சபகமதாய்ச் சபித்துவிடுங்களுக்கிரார்.—ஸ்திரிகளுக்குள்ளே கேனியானை ஏபெரின் மனைவியாகிய யாகேலே புகழப்படுவார், கூடாரத்தில்வாசஞ்செய்கிற அவளேஸ்திரிகளுக்குள்ளேபுகழப்படுபவாள்.-அவன்தண்ணீரைக்கேட்க, அவன்பாலுக்கொடுத்தான்; சிறந்தபாத்திரத்திலே வெண்ணெயைக்கொண்டுவந்து கொடுத்தான்.-தன்கையால்முனையையும், தன்வலதுகையால் தொழிற்காரனுடைய சுத்தியலையும் பிடித்துக்கொண்டு; சிசெராலை அடித்தான், அவனுடைய தலையில் அடித்து, அதைநசுக்கி, அவனுடைய நெறியை உருவக்குத்தினான்.—அவன் அவளுடையகாலடியிலே முடங்கி விழுந்துகிடந்தான்: அவளுடையகாலடியிலே முடங்கிவிழுந்தான்: முடங்கிவிட்டான் இடத்தில் அவன்செத்துக்கிடந்தான்.—சிசெராவின் மாதா சாளரவாசலினின்றி பலகணி வழியாகப்பார்த்து, அவனுடைய இரதம்வரநேரஞ்செல்லுகிறதென்ன, அவனுடைய இரதங்களின்உருள்கள்தாமதிக்கிறதென்னவென்றுபுலம் பிணர்.—விவேகிகனாகிய அவன்தோழிமார் அவளுக்கு உத்தரஞ்சொன்னதமன்றி, அவரும், அவர்கள் நினைத்துப்பொன்காரியம் சித்தியாகவில்லையா, அவர்கள் கொள்ளையிட்ட பொருளைப்பகிர்ந்து, ஒவ்வொருவருக்கு இரண்டொருகண்ணியரையும், சிசெராவுக்குப்பலவாண்மான ஆடைகளையும், பலவாண்சித்திரத்தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களுடையகழுத்துகளுக்கு இருபுறமும்பொருந்துஞ் சித்திரத்தையலுள்ள பலவாண்மான ஆடைகளையும், கொடுக்கவில்லையா என்று தனக்குள்ளேதானே உத்தரஞ் சொல்லிக்கொண்டான்.—யெகோவாவே, உம்மைப்பகைக்கிறயாவரும் இப்படியே நாசமாகக்கடவர்கள்: அவரிடத்திலுண்டுகருகிறவர்களோ, வல்லமையோடே புறப்படுகிற சூரியினைப்போலாகக்கடவர்கள் என்றுபாடினார்கள். பின்புதேசம் நூற்பதுவருஷம் அமைவாயிருந்தது.

க. அதிகாரம்.

க. பாவத்தினியித்தம் மீதியானியரால் இஸரவேலர் உபத்திரவப்படல்: எ. தீர்க்கத்தரிசி ஒருவன் வாக்குச்சொல்லல்: டிக. யெகோவா

வின்துதன் கிதியோனிடத்தில்வாக்குச் சொல்லல்: டிக. கிதியோன் தூதனுடனே பேசுகிற வேத்தியஞ்செய்தல்: பாகாவின் வேதிகையை யிடித்தல்: உஅ. யோவாவுத் தன்புத்திரனைக்காக்கும்படிசனங்களை யெய்தித்தல்: கூக. சனங்கள் கிதியோனிடத்தில் கூடிவரல்: கூக. கிதியோன் பிராந்திக்கையில் ஆச்சரியமான அடையாளத்தோன்றல்.

பின்னும் இஸரவேல் சந்தியார் யெகோவாவின் பார்வைக்குத்தீங்கானதைச் செய்தார்கள்: அதினால் யெகோவா அவர்களை ஏழுவருஷம் மீதியானுடையகையிலொப்பித்தார்.—மீதியானுடையகை இஸரவேலரை மேற்கொண்டபடியினாலே, இஸரவேல் சந்தியார் மீதியானியருக்கு அஞ்சி, தங்களுக்கு மலைகளிலுள்ள குகைகளையும், கெபிகளையும், துருக்கங்களையும், அடைக்கலத்தானமாக்கினார்கள்.—இஸரவேலர் விதைவிதைத்தபின்பு, மீதியானியரும், அமலேக்கியரும், கேதேயின் சந்தியாரும் அவர்களுக்குவிரோதமாய் ஏழுந்துவந்து, அவர்களைச் சூழப்பாணயம்போட்டு, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின்விளைவைக்கெடுத்ததமன்றி, இஸரவேலருக்கு ஆகாரமும், ஆடுமடுகள், கழுதைகளும் இல்லாதபடி செய்தார்கள்.—அவர்கள் தங்கள் மிருகங்களோடும் கூடாரங்களோடும், கெட்டுக்கிளிகள்போலத் திரளாய் ஏறிவருவார்கள்; அவர்களையும், அவர்களுடைய ஒட்டகங்களையும் எண்ணமுடியாத: இரத்தப்பிரகாரமாகத் தேசத்தைக்கெடுத்துவிடும்படி வருவார்கள்.—இப்படி இஸரவேலர் மீதியானியரால் மிகவுஞ்சிறுமைப்பட்டதினால் அவர்கள் யெகோவாவை நோக்கி ஒலமிட்டார்கள்.

இஸரவேல் சந்தியார் மீதியானியரினியித்தம் யெகோவாவை நோக்கி ஒலமிட்டபொழுது,—யெகோவா இஸரவேல் சந்தியாருக்கு ஒருதீர்க்கதரிசியை அனுப்ப, அவன் அவர்களைநோக்கி, இஸரவேலின் தேவனாகிய யெகோவா, நான் உங்களை எகிப்தினின்றும் நீங்கப்பண்ணி, அடிமையாயிருந்த இடத்தினின்றும் புறப்படச்செய்து;—எகிப்தியர்கையிலும், உங்களை ஒடுக்கியவார்கையிலுனின்றி உங்களைவிடுவித்து, அவர்களை உங்கள் முன்னிலையினின்றிந்துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குத்தந்தது; உங்களைநோக்கி,—நான் உங்கள் தேவனாகிய யெகோவா; நீங்கள் வசித்திருக்கிற தேசத்தாராகிய எமோரியருடைய தேவர்களுக்கு அஞ்சவேண்டாமென்று சொன்னேன்: நீங்களோள்வாக்குகளுக்கு அமையவில்லையென்று சொல்லுகிறுரென்றான்.

பின்பு யெகோவாவின் தூதனாவர்வந்து, டிக அபீயெஸ்ரியானையோவாவுடன் ஊராகிய ஒபி

(உக) அதி.உக.கூ.யி. நிகி.கூ.டு. க.சாமு.யெ.சஎ. (உச) அதி.ச.யெ. ஊக்.க.உஅ. (உடு) அதி.ச.யெ. (உக) அதி.ச.உக. (கூ) யாத்.யெ.யி. (கூ) சங்.அ.கூ.யி. உ.சாமு.உக.ச. சங்.யெ.டு.—(க. அதி. க.) அதி.உ.யெ. அபகூ.க. எ. (உ) க.சாமு.யெ.கூ. எபி.யெ.கூ.அ. (க) அதி.கூ.யெ. ஆதி.உக.க. க.இரா.ச.கூ. யோபு.க.க. (ச) லேவி.உக. யெ. மீதா.க.யெ. (டு) அதி.எ.யெ. (க) அதி.கூ.யெ. ஒசி.டு.யெ. (க) சங்.சச.உ.கூ. (யி) உ.இரா.யெ.கூ.டு.கூ.யெ. (யெ) யோச.யெ.உ. எபி.யெ.கூ.உ.

ருவிலிருந்த அலோன்விருட்சத்தின்கீழிருந்தார்: அவனுடைய புத்திரனாகிய கிதீயோன் கோதுமையை மீதியானியர் காண்பதை ஒளிக்கும் பொருட்டு, ஆலையினிடத்தில் அதைப்போரடித் துதான்.—அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் அவனுக்குத்தரிசனையாகி, அவனைநோக்கி, பராக்கிரமவீரனே, யெகோவா உன்னை உட்கொண்டிருக்கிறாரா?—அதற்குக்கிதீயோன் அவரை நோக்கி, ஐயோ என் ஆண்டவரே, யெகோவா எங்கனோடிருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிட்டதென்ன; யெகோவா எங்களை எகிப்தினின்றும் புறப்படுத்திக்கொண்டுவரவில்லையாவென்று, எங்கள் பிதாக்கள் எங்களுக்குச் சொல்லிய அவருடைய சகல அற்புதங்களுமெல்கே: இப்பொழுது யெகோவா எங்களை க்கைவிட்டு, மீதியானியருடையகையில் ஒப்பித்தாரெயென்றான்.—அப்பொழுது யெகோவா அவன்மேல் நோக்கம்வைத்து, உணக்குக்கிடைத்த உன்வல்லமையுடன்போ, நீ இஸரவேலரை மீதியானியருடையகையினின்றும் இரட்சிப்பாய்: நான் உன்னை அனுப்பவில்லையாவென்றார்.—அவன் அவரைநோக்கி, ஆ, என் ஆண்டவரே, நான் இஸரவேலரை எப்படி இரட்சிப்பேன். மனுவேஷியல் என்வமிசத்தார் மிகவும்தரித்திரர், என்பதாவின் குடும்பத்துக்குள்ளே நாளைமிகவும் அற்பனென்றான்.—யெகோவா அவனை நோக்கி, நான் உன்பட்சத்திலிருப்பேன், நீ மீதியானியரில் ஒருவனைப்போலச் சங்கராஞ்செய்வாயென்றார்.

அப்பொழுது அவன் அவரைநோக்கி, உமது கடாட்சம் என்மேலுண்டானால், என்னோடே பேசுகிறவாநீர்தானென்று, எனக்கு ஒரு அடையா னங்காட்டவேண்டும்.—நான் போய், உம்மிடத்திற்கு என்காணிக்கையைக்கொண்டுவந்து, உமக்குமுன்பாக வைக்கும்னவும், இவ்விடம்விட்டுப் போகாதிருப்பீராகவென்றான். அதற்கவர் நீ திரும்புமளவும் நான் தரித்து நிற்பேனென்றார்.—

உடனே கிதீயோன் ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும், ஒரு ஏபாமாலினாற்செய்த புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி; இறைச்சியை ஒரு கூடையிலிட்டு, ஆணத்தை ஒருகிண்ணத்தில்வார்த்து, அதை வெளியே அலோன்விருட்சத்தின் கீழிருக்கிறவரிடத்திற் கொண்டு வந்து வைத்தான்.—அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் அவனைநோக்கி, நீ இந்த இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பங்களையும் இடுத்து, இந்தக் கண்மலையின்மேல்வைத்து, ஆணத்தை ஊற்றென்றார்: அவன் அப்படியே செய்து தான்.—அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் தமது கையிலிருந்தண்டத்தை நீட்டி, அதின் துளியினாலே இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; உடனே அக்கினி கண்மலையினின்றும் தோன்றி, இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது. அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் அவனுடைய கண்களுக்கு மறைந்துபோனார்.—கிதீயோன் யெகோவாவின் தூதனென் உடறு அறிந்து, ஐயோ, என் ஆண்டவராகிய யெகோவாவே, நான் யெகோவாவின் தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.—யெகோவா அவனைநோக்கி, அமைதியாயிரு; பப்பட்டவேண்டாம்: சாகமாட்டாயென்றார்.—அங்கேகிதீயோன் யெகோவாவுக்கு ஒருவே உசுதிகையை உண்டாக்கி, அதற்கு யெகோவா ஷாலோம் என்றுபெயரிட்டான்: அது இந்நான் வரைக்கும் அபீயெஸ்ரியரின் ஊராகிய ஒபீருவிலிருக்கின்றது.—அன்றிராத்திரி யெகோவா அவனைநோக்கி, நீ உன்பிதாவின் எருதுக்குள்ளே எழுவயதுள்ள இரண்டாங்கானையைக் கொண்டுபோய், உன் பிதாவினுடைய பாகாவின் வேதிகையைத்தகர்த்து அதின்சமீபத்திலுள்ள அஷேராமரத்தை வெட்டிப்போட்டு,—இந்த உசுதக் கல்மலையின் உச்சியிலே நிருபிக்கப்பட்டஸ்தானத்தில் உன் தேவனாகிய யெகோவாவுக்கு ஒரு வேதிகையையுண்டாக்கி, அந்த இரண்டாம் எருதைக்கொண்டுவந்து நீ வெட்டிப்போடு: அஷேராமரத்தின் விற்றுகட்டைகளின்மேலே தகனபலியிடுவாயென்றார்.—அப்பொழுது உசுகிதீயோன் தன் பணிவிடைக்காரரில் பத்துப்பேரைச்சேர்த்து, தனக்கு யெகோவா சொல்லிய பிரகாரஞ் செய்தான்: அவன் தன் பிதாவின் குடும்பத்தாருக்கும், ஊராருக்கும் அஞ்சினபடியால், அதைப்பகலிலே செய்யாமல் இரவிலே செய்தான்.

காலையிலே ஊரார் எழுந்திருக்கிறபொழுது, உஷாபாகாவின் வேதிகை இடிந்துபோனதையும், அதின்சமீபத்திலுள்ள அஷேராமரம் வெட்டப்பட்டதையும், உண்டாக்கப்பட்ட வேதிகையின்மேல் அந்த இரண்டாம் எருது பலியிடப்பட்டதையும்,—ஒருவரை யொருவர் நோக்கி, இந்தக்காரியத்தைச்செய்தவன் யாவனென்றார்கள்: கேட்டு விசாரிக்கிறபொழுது, யோவாஷின் புத்திரனாகிய கிதீயோன் இதைச்செய்தானென்றார்கள்.—அப்பொழுது ஊரார் யோவா கூடுகைநோக்கி, உன் புத்திரன் பாகாவின் வேதிகையை இடித்து அதின் சமீபத்திலுள்ள அஷேராமரத்தை வெட்டிப்போட்ட படியினாலே அவனை வெளியே கொண்டுவா, அவன் சாக

(12) அதி.யுக.கூ.லூக்.க.யுக.உயு.யோசு.க.டு.(யுக)சங்.அக.சுக. ஏசா.இக.ஏசா.சுக.யுக.சங்.சசு.க.உ.நாளா.யுக.உ.(யச)ச.சாமு.யெ.யெ.க. எபி.யுக.கூ.உ.சு. யோசு.க.கூ. அதி.ச.எ. (யுக)ச.சாமு.க.உ.க. யாத்.யு.உ.க.உ.டு. மீகா.டு.உ.(யச)யாத்.கூ.யெ.யோசு.க.டு.(யெ)யாத்.ச.க—அ.வச.கூ.கூ.எ. உ.இரா.உ.யு.அ.சங்.அசு.யெ.ஏசா.எ.யெ.க.(யு)ஆதி.யு.அ.கூ.டு.அதி.யுக.யுக.டு.(யுக)ஆதி.யு.அ.சு.எ.அ.(உய)அதி.யுக.யுக.க.இரா.யு.அ.கூ.கூ.சு.(உக)லேவி.க.உ.சு.க.இரா.யு.அ.கூ.உ.உ.நாளா.எ.க.(உஉ)அதி.யுக.உ.க. ஆதி.யுக.யுக. ஆதி.கூ.கூ.யு.யாத்.கூ.உ.யு.அதி.யுக.உ.உ.(உக)தானி.யுக.உ.சு)ஆதி.உ.உ.யச.யாத்.யெ.யசு. எரே.கூ.யுக. எசேசு.ச.அ.கூ.டு. அதி.அ.கூ.உ. (உடு)யாத்.கூ.யுக. உபா.எ.டு.

௩௧ வேண்டுகின்றார்கள்:—அதற்கு யோவாவது தனக்கெதிரின்ற சமஸ்தரையும் நோக்கி, நீங்கள் பாகாலுக்காக வழக்காலாமா, நீங்கள் அவனை இரட்சிப்பீர்களா, அவனுக்காக வழக்காடுகிறவன் இந்தக்காலையிலேதானே சாகக்கடவன்: அவன் தேவனானால் தன்வேதிகை இடிபட்டதினியித்தம் அவன்தானே தனக்காக வழக்காட்டிடுமென்றான்.—அன்றியும் பாகால் தன்வேதிகையை இடித்ததினியித்தம் அவனோடே வழக்காட்டிடுமென்றுசொல்லி, அந்நாளில் அவனுக்கு பெருபாகாலென்று பெயரிட்டான்.

௩௨ பின்பு மீதியானியர் அமலேக்கியர்கேதேமின்புத்திரரெல்லாரும் ஏகமாய்க்கூடி, கடந்துவந்து, பெஸரியேல் பன்னத்திலே பானயமிறங்கினார்கள்.—அப்பொழுது யெகோவாவின் ஆவிகிதியோன்மேல்வர, அவன் எக்கானத்தையூதி அபீயெஸரியரைத் தனக்குப்பின்வரும்படி அழைத்ததுக்கொண்டு:—மனோஷையின் நாடெங்குந் தூதரையனுப்பி, அவர்களையுந்தனக்குப் பின்வரச்செய்து, ஆஷேர், செபுலோன், நப்தாலிநாடுகளிலுந் தூதர்களையனுப்பினான்: இவர்கள் அவர்களைச் சந்திக்கப்போலார்கள்.

௩௩ அப்பொழுது கிதியோன் தேவனைநோக்கி, நீர் சொல்லியபிரகாரம் என்கையினால் இலரவேலை இரட்சிக்கத் திருவுள்ளமானால்,—நான்மயிருள்ள ஒருதோலைப்போர்க்கனத்திலே போடுகிறேன்; பனியானது தோவின்மேல்மாத்திரம்பெய்யத் தரைமுழுவதும் காய்ந்திருந்தால், அதனால் நீர் சொன்னபடி இலரவேலைரை என்கையினால் இரட்சிப்பீரென்று அறிவேனென்றான்.—அப்படியேயாயிற்று: மறுநாட் காலமே அவன்எழுந்திருந்து, தோலைக்கசக்கி, அதின்மேலிருந்த பனித்தண்ணீரை ஒருகிண்ணிறையப்பிழிந்தான்.—பின்புகிதியோன் தேவனைநோக்கி, உமதுகோபம் என்மேல் மூளவிடாதிரும், நான் இன்னமொருதரம் மாத்திரம் பேசுகிறேன்: தோலினாலே நான் இன்னமொருதரம் பரிட்சிக்கும்படியிடல்கொடும்; தோல்மாத்திரங் காய்ந்திருக்கவும், தரையெங்கும்பனிபெய்திருக்கவுஞ்செய்

சய் வீராக வென்றான்.—அப்படியே அன்றிராத்திரித்தேவன்செய்தார்: தோல்மாத்திரம் காய்ந்திருந்தது, தரையெங்கும்பனிபெய்திருந்தது.

௭. அதிகாரம்.

௧. கிதியோன் தன் சேனைகளைக்குறைத்தல்: ௧. சொப்பனத்தைக்கேட்டுக் கிதியோனின்மனம் ஸ்திரமாதல்: ௨. கிதியோன் தன்சனங்களுக்குக்கட்டினாயிடல்: ௩. தீபம், தூரியம் குடம் இவைகளினால் மீதியானியரைச் செய்த்தல்: ௪. ஏரேப், சேப்பென்னும் இராசாக்களைப்பிடித்தல்.

பின்பு கிதியோன்என்னும்பெருபாகாலும், அவ

ளேடிருந்த சமஸ்தசனங்களும், காலையிலெழுந்துபுறப்பட்டு, அரோத்தென்னும் நீருற்றினிடத்தில் இறங்கினார்கள்: மீதியானியருடைய பானயம் அவர்களுக்குவடக்கே மோரேமேட்டுக்குப்பின்னானபன்னத்திலேயிருந்தது.—யெகோவாகிதியோனைநோக்கி, நான் மீதியானியரை உங்கள் கையில் ஒப்பிப்பதற்கு உன்ளேடிருக்கிற சனங்கள் மிருத்திருக்கிறார்களே, எங்கள்கையே எங்களை இரட்சித்ததென்று இலரவேலர் எனக்கு விரோதமாகத் தங்களைத்தாமே மேன்மைபாராட்டவும்கூடும்.—ஆகையால் பயமுந்கினுமுன்னவெனவனோ, அவன்திரும்பிக்கியாத்மலைகளிலிருந்து ஒடிப்போகக் கடவெனன்று, நீ சனங்களின்செலிக்கேறப்பிரசித்தப்படுத்தென்றார். அதினாலே சனங்களில் இருபத்திராயிரம்பேர் திரும்பிப்போய்விட்டார்கள்:பதினாயிரம்பேர்மாத்திரம்மின்றார்கள்.—யெகோவா கிதியோனைநோக்கி, இன்னுஞ்சனங்கள் அதிகம்; அவர்களைச்சலத்தில் இறக்கப்பண்ணு, அங்கேநான் உனக்காக அவர்களைச் சோதிப்பேன்: உன்ளேடே வரலாமென்று நான் குறிக்கிறவெனவனோ, அவன் உன்ளேடேகூட வரக்கடவன்; உன்ளேடே வரலாகாதென்று நான் உனக்குக் குறிக்கிறவெனவனோ, அவன் உன்ளேடேகூடவராதிருக்கக்கடவெனென்றார்.—அப்படியே அவன்சனங்களைச்சலத்தில் இறக்கிப்போகப் பண்ணினான்: யெகோவா கிதியோனைநோக்கி, தண்ணீரை நாய் நக்குகிறபிரகாரம் தன்னாலினாலே நக்குகிறவெனவனோ, அவனைத்தனியேநிறுத்து; குடிக்கிறதற்குமுழங்கால்களை ஊன்றிக்குளிகிறவெனவனோ, அவனையுந்தனியேநிறுத்தென்றார்.—தங்கள்கையால் அள்ளி, தங்கவளாயின் சமீபத்திலே கொண்டபோய்நக்கினவர்களின்தொகை முந்துறு: மற்றைச்சனங்களைல்லாருந் தண்ணீரைக்குடிக்கிறதற்குமுழங்கால்களை ஊன்றிக்குளிந்தார்கள்.—அப்பொழுது யெகோவா கிதியோனைநோக்கி, நக்கிக்குடித்த அந்த முந்துறுபோலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உங்கள் கையிலொப்பிப்பேன்: மற்றைச்சனங்களைல்லாருந் தங்கள் தங்கள் இடத்துக்குப்போகக்கடவர்களென்றார்.—பின்புசனங்கள் தங்கள்கைகளில் ஆகாரத்தையும், எக்கானங்களையும் எடுத்துக்கொண்டார்கள்: மற்ற இலரவேலரெல்லாரையும் அவன் தங்கள் தங்கள் கூடாரங்களுக்கனுப்பி, அந்த முந்துறுபேரைமாத்திரம் தன்னுடன் சேர்த்துக்கொண்டான்: மீதியானியருடையசேனை அவனுக்குக்கீழே தாழ்த்தபூமியிலிருந்தது.

அன்றிராத்திரியெகோவாவின்அவனைநோக்கி, நீ எழுந்து, அந்தச்சேனையினிடத்திற்கு இறங்கிப்போ; அதை உன்கையிலொப்பித்தேன்.—இறங்கிப்போக உனக்குப்பயமிருந்தால், முதல்

(௩௨) ௧.சாமு.௩௨.௨௧. ௨.சாமு.௩௨.௨௧. ௩.ஏரே.௩௧.௩௩. ௪.சா.௩.௩௩. (௩௩) ௧.சா.௩.௩௩. (௩௪) ௧.சா.௩.௩௩. ௨.சா.௩.௩௩. ௩.சா.௩.௩௩. ௪.சா.௩.௩௩. ௫.சா.௩.௩௩. ௬.சா.௩.௩௩. ௭.சா.௩.௩௩. ௮.சா.௩.௩௩. ௯.சா.௩.௩௩. ௧௦.சா.௩.௩௩. ௧௧.சா.௩.௩௩. ௧௨.சா.௩.௩௩. ௧௩.சா.௩.௩௩. ௧௪.சா.௩.௩௩. ௧௫.சா.௩.௩௩. ௧௬.சா.௩.௩௩. ௧௭.சா.௩.௩௩. ௧௮.சா.௩.௩௩. ௧௯.சா.௩.௩௩. ௨௦.சா.௩.௩௩. ௨௧.சா.௩.௩௩. ௨௨.சா.௩.௩௩. ௨௩.சா.௩.௩௩. ௨௪.சா.௩.௩௩. ௨௫.சா.௩.௩௩. ௨௬.சா.௩.௩௩. ௨௭.சா.௩.௩௩. ௨௮.சா.௩.௩௩. ௨௯.சா.௩.௩௩. ௩௦.சா.௩.௩௩. ௩௧.சா.௩.௩௩. ௩௨.சா.௩.௩௩. ௩௩.சா.௩.௩௩. ௩௪.சா.௩.௩௩. ௩௫.சா.௩.௩௩. ௩௬.சா.௩.௩௩. ௩௭.சா.௩.௩௩. ௩௮.சா.௩.௩௩. ௩௯.சா.௩.௩௩. ௪௦.சா.௩.௩௩. ௪௧.சா.௩.௩௩. ௪௨.சா.௩.௩௩. ௪௩.சா.௩.௩௩. ௪௪.சா.௩.௩௩. ௪௫.சா.௩.௩௩. ௪௬.சா.௩.௩௩. ௪௭.சா.௩.௩௩. ௪௮.சா.௩.௩௩. ௪௯.சா.௩.௩௩. ௫௦.சா.௩.௩௩.

ரீ உன் பணிவிடைக்காரனாகிய பூறுவுடனே கூடச் சேரையினிடத்திற்கு இறங்கிப்போய்;—அங்கே என்னபேசுகிறார்களென்று கேள்; பின்பு சேனைக்குள் இறங்கிப்போக உன் கைகள் திடப்பட்டு மென்றார். அப்படியே அவனும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய பூறுவும் சேரையின்பின் உடனணியில் இறங்கிப்போனார்கள்.—மீதியானியரும் அமலேக்கியரும் கேதேயின் புத்திரரெல்லாரும் வெட்டுக்கினிகள் போல திரளாய்தாழ்த்தியுமியில் கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களும் எண்ணிறந்தன, கடற்கரையணல் தீண்டினதிரவகனாயிருந்தன.—கிதியோன் அவர்கவந்தபொழுது அவர்களிலொருவன் மந்திருவனுக்கு ஒரு தொப்பனத்தை விவரித்துச் சொல்லத்தொடங்கி, கேள், ஒரு தொப்பனத்தைக் கண்டேன், ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியருடைய சேனைகளுக்குள் உருண்டுகடாரத்திற்கு பிரவேசித்து, அதை விழுத்தள்ளி, மேல்முகாக் கவிழ்த்துப் போட்டது, அப்படியே கடாரம் விழுந்துகிடக்கக்கண்டேனென்றான்.—அதற்கு மறவன், யோவாஷின் புத்திரனாகிய கிதியோனென்னும் இலரவனுடைய கட்கமேயன்றி வேறல்ல: தேவன் மீதியானியருடைய சேனையை அவன் கைவிலைப்பித்தாரென்று சொன்னான்.

வடு கிதியோன் அந்தச் சொப்பனத்தின் விவரத்தையும், அதின் தாற்பரியத்தையும் கேட்டு, நமஸ்காரம் பண்ணி, இலரவேலரின் சேரையினிடத்தில் திரும்பிவந்து, அவர்களை நோக்கி, எழுந்திருங்கள்; யெ கோவா மீதியானியருடைய சேனையை உங்கள் கைகளிலொப்பித்தாரென்று சொல்லி, அந்தமுத்தாறுபேரையும் மூன்றுவகுப்பாக்கி, அவர்களெல்லாருடைய கைகளிலும் எக்காளங்கொண்டும், வெறும் பாணைகொண்டும், அவைகளுக்குள் தீவர்த்திகளையும் கொடுத்து—கான் செய்வதை நீங்கள் பார்த்து, அப்படியே செய்யுங்கள்: பாணயத்திற்குச் சமீபத்திற்குச் சேர்ந்திருக்கும் பொழுது, கான் செய்யும் வண்ணமே நீங்களுக்குச் செய்யுங்கள்.—நானும் என்னோடிருக்கிற சமஸ்தமனிதரும் எக்காளம் ஊதும் பொழுது, நீங்களும் பாணயமுழுவதையுஞ் சுற்றி எக்காளங்களை ஊதி, யெ கோவாவுக்காகவுகிதியோனுகாகவுமென்று கூப்பிடுங்களைன்று சொன்னான்.

வக நடுச்சாமத்தின் ஆரம்பத்திலே காவலாளரை ஏற்படுத்தினவுடனே; கிதியோனும் அவனோடிருந்ததாறுபேரும் பாணயத்துக்குச் சமீபத்திற்குச் சேர்ந்து, எக்காளங்களை ஊதித்தங்கள் கைகளிலிருந்த உபாணைகொண்ட தாரர்கள்.—மூன்றுவகுப்பாரும் எக்காளங்களை ஊதி, பாணைகொண்டதாறு, தீவர்த்திகளைத்தங்கள் இடதுகைகளிலும், ஊதுகிறதற்கான எக்காளங்களைத்தங்கள் வலதுகைகளிலும் பிடித்துக்கொண்டு, யெ கோவாவுடையதும்

கிதியோனுடையதுமான கட்கமேயென்று சொல்லிச் சத்தமிட்டு,—பாணயத்தைச் சுற்றி, அவரவர் உகின்ற இடத்திலே நிற்க, சமஸ்த சேனைகளும் ஒடிக்கூர்ரலிட்டிப்புறங்கொடுத்துப்போயின.—மூச்சு உடனாறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், யெ கோவா பாணயமெங்கும் ஒருவருடைய கட்கத்தை ஒருவருக்கு விரோதமாக ஒங்கப்பண்ணினார்: சேனைகள் பேத்வித்தா சொராததின் வழியாய்த் தப்பாத்திற்குச் சமீபமான ஆபேல் மிகோலாவின் எல்லைமட்டும் ஒடிப்போயின.—அப்பொ உகமுதா சப்தாவியாரும், ஆவேருயும், மனுவேயயரெல்லாரும் மிகிய இலரவேலர் கூடிவந்து, மீதியானியரைப் பின்தொடர்ந்தார்கள்.

கிதியோன் எப்ராயீம் மலைகளைக்குத்துதரை உசு அனுப்பி, நீங்கள் மீதியானியருக்கெதிராக இறங்கி, பேத்பாராமுதலாகிய யோர்தானின் துறைமுகங்களைத்தையும், அவர்களுக்கு முன்னே நீங்கள் வசப்படுத்திக்கொள்ளுங்களைன்று சொல்லிவித்தான். அப்படியே எப்ராயீமரெல்லாரும் கூடிவந்து, பேத்பாராமுதலாகிய யோர்தான் துறைமுகங்களைத்தையும் தங்கள் வசப்படுத்திக்கொண்டு,—மீதியானியருடைய இரண்டு அதி உகபதிகளாகிய ஒரேப்பையுஞ் சேப்பையும் அகப்படுத்தி; ஒரேப்பை ஒரேப்பென்னும் கல்மலையிலும், சேப்பைச் சேப்பென்னும் ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியரைத்தொடர்ந்தார்கள்: மேலும் ஒரேச் சேப் என்பவர்களுடைய தலைகளை யோர்தானுக்கிசக்கரையிலிருந்த கிதியோனிடத்திற்குக்கொண்டுவந்தார்கள்.

அ. அதிகாரம்.

க. கிதியோன் எப்ராயீம் சனங்களைச் சாந்தப்படுத்தல்: ச. சுக்கோத் பெனுவேலின் சனங்கள் கிதியோனுக்கு உதவி செய்யாமல் மறுத்தல்: டி. சேபாவும் சவமூலையும் பிடிக்கப்படல்: டீ. சுக்கோத் பெனுவேலின் சனங்களைத்தண்டித்தல்: டி. இரண்டு இராசாக்களைக் கொலைசெய்தல்: உஉ. கிதியோன் அரசானவிரும்பாமல் கொள்ளப்பொருளிலே பங்குகேட்டு, அதினால் ஒரு எபோத்து ஆயத்தப்படுத்தல்: உஅ. கிதியோனேதோல்வியடைத்தல்: உக. கிதியோனின் சந்தானருடைய தொகையையும் அவன் மரணத்தையுந் தெரிவித்தல்: கூஉ. இலரவேல் வயிசத்தாரின் செய்ந்கன்றியீனத்தைக்காட்டல்.

மேலும் எப்ராயீமர் அவனை நோக்கி, நீர் மீதியானியரை எதிர்த்து யுத்தம் பண்ணப்போகிற பொழுது, எங்களை அழைக்கவில்லையே; ஏதிலே எங்களுக்குக் கப்படிச் செய்தீரென்று சொல்லி, அவனுடன் விவாதம்பண்ணினார்கள்.—அதற்கவன் நீங்கள் செய்ததிலும் நானென்ன செய்தேன்; அபீயெஸ்ரியருடைய திராட்சப்பழத்தின் அறுப்பிலும் எப்ராயீமருடைய பின் அறுப்பு அதிக உத்தமமல்லவா;—உங்கள் கையிலே தேவன்

(வக) வச.வக, டி.ச, டி.சு. ஆதி.உச.டிச. க.சாமு.டிச.க, டி. யாத்த.யக.டிச. (டிஉ) அதி.ச.டு.கூ. அதி.அ.டி. (உக) யாத்த. டி.ச, வக, டி.ச. உ.கானா.உ.டி.யெ. உ.இரா.எ.எ. (உஉ) யோச.ச.ச.டிச.டி.உ. உ.கொரி.ச.எ. சங்.அ.க.க. ஏசா.க.ச. க.சாமு.டிச.உ.உ. உ.கானா.உ.உ.உ. (உச) அதி.க.உ.எ. அதி.க.உ.அ. யோவா.க.உ.அ. (உடு) அதி.அ.க. சங்.அ.க.டி.க. ஏசா.டி.உ.ச. அதி.அ.ச. — (அ. அதி. க.) அதி.டி.உ.க. உ.சாமு.டிச.க.ச.க. (கூ) அதி.எ.உ.ச.உ.டு. பிலி.உ.க. நீதி.டி.டு.க.

யருடைய இராசாக்கள் போர்த்திருத்திரத்தாம் பரங்களும், அவர்களுடைய ஓட்டக்களின் கழுத்துகளிலிருந்தசரப்பணிகளுந்தவிர; அவன் கேட்டுவாங்கின பொற்காதணிகளின் பொன் ௨௭ னிறை ஆயிரத்தெழுதாறு லேஷ்கல்.—அதினாற் கிதியோன் எபோத்தொன்றைச்செய்து, அதை ஒபிருவென்னூர் தன் நகரத்திலே வைத்தான்; சமஸ்த இஸரவேலரும் விபசாரமார்க்கமாய் அதைப்பின்பற்றினார்கள். அது கிதியோனுக்கும் அவன் குடும்பத்தாருக்குக்கண்ணியாயிற்று.

௨௮ இத்தப்பிரகாரம் மீதியானியர் தலைநியிர்த்தக் கூடாமல், இஸரவேல்சத்தியாரின்சமுக்கத்திலே தாழ்த்தப்பட்டார்கள். தேசமானது கிதியோனுடைய நான்களில் நார்பது வருஷம் அமைதியாயிருந்தது.

௨௯ யோவாஷின்புத்திரானுகிய யெருபாகால்போய் தன்சயலீட்டிலே வசித்தான்.—கிதியோன் அகேசல்திரிகளைக் கொண்டபடியினாலே, அவனுக்குச் சொந்தமாக எழுபது புத்திராப்பிறந்தார்கள்.—ஷிகேயிலிருந்த அவனுடைய வைப்பாட்டியும் அவனுக்கொருபுத்திரனைப்பெற்றாள், அவனுக்கு அபிமேலேக்கென்றுபெயரிட்டான்.

௩௦ பின்பு யோவாஷின் புத்திரானுகிய கிதியோன் மிகவும்விருத்தனாய்மரித்து, ஒபிருவில் தன் பிதாவாகியயோவாஷென்னும்அபியெஸ்ரியருடைய பிரேதவறையில் அடக்கம்பண்ணப்பட்டான்.—

௩௧ கிதியோன்மரித்தபின்பு, இஸரவேல்சத்தியார்திரும்பவும் பாகால்சுனைவிபசாரமார்க்கமாய்ப்பின்பற்றி, பாகால்பிரீத்தைத் தங்களுக்குத்தேவனாக ஏற்படுத்தினார்கள்.—இஸரவேல் சந்தியார் தங்களைச்சுற்றியிருந்த தங்கள் சத்துருக்களெல்லாருடையகைக்குரப்புவீத்த தங்கள் தேவனாகிய ௩௫ யெசோவாவை நினையாமலும்.—கிதியோன் என்னும் யெருபாகால் இஸரவேலுக்குச் செய்த நன்மைகளெல்லாவற்றிற்குத் தக்கதாக, அவனுடைய குடும்பத்திற்குத் தயைசெய்யாமலுமிருந்தார்கள்.

க. அதிகாரம்.

௧. அபிமேலேக் தன்சகோதரரைக் கொலைசெய்து இராசாவாதல்: ௭. யோதாம் உவமைசொல்லல்: ௨௨ காகால் அபிமேலேக்குக்கு விரோதமாய்த்தாராலோசனை கொடுத்தல்: ௩௦. செபுல் அதை வெளிப்படுத்தல்: ௩௪. அபிமேலேக்கச்செய்தல்: ௪௧. பிரீத்தேவனின் தருக்கத்தைத்திட்டல்: ௫௦. தேபேத்தசகரத்தில் ஒரு ஸ்திரியெறிந்தகல்வினால் அபிமேலேக் கொல்லப்பட்டல்: ௫௧. யோதாயின்வாக்கியம் கிறைவேறல். யெருபாகாவின் புத்திரானுகிய அபிமேலேக் ஷிகேயிலுள்ள தன் மாதாவின் சகோதாரிடத்திற்

போய், அவர்களுையும் தன் மாதாவின் பிதாவினுடைய குடும்பத்தார் சகலரையும்நோக்கி,—யெருபாகாவின் புத்திரானுகிய எழுபதுபேரும் உங்களை ஆளுவது நலமோ, ஒருவன்மாத்திம் உங்களை ஆளுவது நலமோவென்று நீங்கள் ஷிகேயிலுள்ள ஆண்மக்கள் சகலரிடத்திலும்பேசுங்கள், நான் உங்கள் எலும்பும் உங்கள் மாமிசமுமென்று நினையுங்களென்றான்.—அப்படியே அவன் மாதாவின் சகோதரர் ஷிகேயிலுள்ள ஆண்மக்கள் சமஸ்தரிடத்திலும் இவ்வார்த்தைகையாவையும்பேசு; அவர்கள், அவன் நம்முடையசகோதரன்தானென்றுசொல்லி அபிமேலேக்கைப்பின்பற்றுவதற்குமனமிசைந்தார்கள்.—மேலும் அவர்கள் பாகால்பிரீத்தின் ஆலயத்தில் எழுபதுவெள்ளிக்காசைஎடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள், அவைகளால் அபிமேலேக் வீணரும் நீசருமாகிய மனிதரைச்சேவகத்தில் வைத்தான்: அவர்கள் அவனைப்பின்பற்றினார்கள்.—அவன் ஒபிருவிலுள்ள தன்பிதாவின் வீட்டுக்குப்போய், யெருபாகாவின்புத்திரானுகிய தன்சகோதரர் எழுபதுபேரையும் ஒரேகல்வினமேற் கொலைசெய்தான்: யெருபாகாவின் இனையகனுகிய யோதாம் ஒளித்திருந்தபடியினாலே, அவன்மாதிரும் தப்பியிருந்தான்.—பின்பு ஷிகேயிலுள்ள சமஸ்தமனிதரும், மில்லோவின் சமஸ்தகுடும்பத்தாரும் கூடிக்கொண்டபோய், ஷிகேயிலுள்ள உயர்ந்த அல்லோன் மரத்தினிடத்தில் அபிமேலேக்கை இராசாவாக ஏற்படுத்தினார்கள்.

அது யோதாளுக்குத்தெரிவிக்கப்பட்ட, அவன் போய்க் கிரிசீம் மலையுச்சியிலேறி நின்று, உரத்தசத்தமிட்டுக் கூப்பிட்டு, அவர்களை நோக்கி, ஷிகேயின் மனிதர்களே, தேவன் உங்களுக்கு செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச்செவிகொடுங்கள்.—விருட்சங்கள் தங்கள்மேல் ஒரு இராசாவை வைத்து அபிஷேகம் பண்ணும்படியேபோய்; சீதவிருட்சத்தை நோக்கி, நீ எங்களை அரசாள் வேண்டுகென்றான்.—அதற்குச் சீதவிருட்சம் அவைகளைநோக்கி, நான் தேவனுடையமேன்மைக்கும் மனிதருடையமேன்மைக்கும் ஏதுவாயுள்ள என்சாரத்தைவிட்டு, மரங்களை அரசாள்ப்போவேனெவென்று சொல்லிற்று.—அப்பொழுது மரங்கள் அத்திரைநகைநோக்கி, நீ வந்து எங்களை அரசாள்வேண்டுகென்றுசொல்லு;—அத்திரைம் நான் என்னுடைய மதரத்தை யும், என்னுடைய நற்கணிகளையும்விட்டு, மரங்களை அரசாள்ப்போவேனெவென்று சொல்லிற்று.—பின்பு மரங்கள் திராட்சக்கொடியைநோக்கி, நீவந்து எங்களை அரசாள் வேண்டுகென்று சொல்லு;—திராட்சக்கொடி, தேவனையும் மனிதரும்

(௨௭) அதி.௨௭.௫. அதி.௧.௨௪. சங்.௩௧.௩௧. உபா.௭.௨௧. (௨௮) அதி.௫.௩௧. (௩௦) அதி.௧.௨.௫. (௩௧) அதி.௧.௧. (௩௨) ஆதி.௨௫.௮. வச.௨௭. அதி.௧.௨௪. (௩௩) அதி.௨.௨௧. அதி.௨.௨௭. அதி.௧.௪.௪௧. (௩௪) சங்.௭௮.௨௧.௪௨. (௩௫) அதி.௧.௨௧.௨௭.௮. பிர.௧.௨.௪.௨௫.—(௧) அதி. ௧. (௨) அதி.௮.௩௧. (௩) அதி.௨௧.௨௪. (௪) அதி.௨௧.௨௫. (௫) அதி.௮.௩௧. அதி.௨.௧.௩. உ.நா.௩.௨.௭. நீதி.௨.௨.௨. அப்.௨.௭.௫. (௬) அதி.௧.௨.௪. ௨.இரா.௨.௧. ௧.௨ (௭) யோச.௨.௪.௨௧. (௮) உபா.௨.௧.௨. உபா.௨.௭.௨. யோச.௮.௩௧. யோவா.௪.௨.௨. (௮) ௨.இரா.௨.௪.௧. அதி.௮.௨.௨.௨. (௯) சங்.௩.௨.௫. (௧௦) சங்.௩.௨.௫.

தரையுங் களிக்கப்பண்ணுகிற என்னிரசத்தை விட்டு, மரங்களை அரசாணப்போவேனெவன் லச றுசொல்லிற்று.—பின்பு மரங்களெல்லாம் முட்ட செடியை நோக்கி, நீவந்து எங்களை அரசாண வடுவெண்டுமென்றுசொல்ல;—முட்டசெடி மரங்களை நோக்கி, நீங்கள் மெய்யாய் என்னை உங்களுக்கு இராசாவாக அபிஷேகம் பண்ணினால் என் நியு விலே உத்தடையுங்கள்: இல்லாவிட்டால் முட்ட செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு, விபானே னின் ஏரஸ்மரங்களைப்படுத்திக் கட்டவதென்று லச சொல்லிற்று.—என்பிதா உங்கள் நிமித்தம் யுத் தம்பண்ணி, தன்சீவனை எண்ணுமற்போய், உங் களைமீதியானியருடையகைக்கு நீக்கிவிட்டார்.— ௨௭ நீங்களின்று என்பிதாவின் குடும்பத்திற்கு விரோ தமாவெழுந்து, அவருடைய புத்திரர் எழுபது போரை ஒரு கல்வின்மேற்கொண்டெய்து, அவ ருடைய பணிவிடைக்காரியின் புத்திரனாகிய அ பிமேலேக் உங்கள் சகோதரனுடையபிள்ளை, அவனை ஷிகேமம் நகரத்துக்கு இராசாவாக்கினீர்க லௌனே.—இப்பொழுது நீங்கள் அபிமேலேக்கை இ ராசனாக்கினதினால் உண்மையும் நேர்மையுஞ் செய்தீர்களா; யெருபாகாலுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நன்மைசெய்தீர்களா; அவரு டைய செய்கைக்குத்தக்கதாக அவருக்குச்செய் லக தீர்களா;—நீங்கள் இன்றைக்குயெருபாகாலுக்கும் அவனுடைய குடும்பத்திற்கும் உண்மையும் நேர் மையுஞ் செய்தீர்களானால், அபிமேலேக்கின் மேல் சந்தோஷப்படுவீர்களாக, அவனும் உங் ௨௦ கள்மேற் சந்தோஷப்படுவானாக:—இல்லாவிட் டால் அபிமேலேக்கிலிருந்து அக்கினிபுறப்பட்டு ஷிகேமம் நகரத்தாரையும், மில்லோவின் குடும் பத்தாரையும் படுத்திகவும், ஷிகேமம் நகரத்தாரி லும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக் கினி புறப்பட்டு, அபிமேலேக்கைப் படுத்திக ௨௧ வுக்கடவதென்றுயாதாம்சொல்லி;—தன் சகோ தரனாகிய அபிமேலேக்குக்கு அஞ்சித்தப்பிடுடிப் பேருக்குப்போய்அங்கே வாசம்பண்ணினால். ௨௨ அபிமேலேக் மூன்றுவருஷம் இலரவேலரை ௨௩ அரசாண்டபின்பு,—தேவன் அபிமேலேக்குக் கும் ஷிகேமின் மனிதருக்குந் தீமையுள்ள ஆ ௨௪ வியை வரப்பண்ணினார்.—யெருபாகாலுடைய எழுபது புத்திரருக்குஞ் செய்யப்பட்ட கொடு மை அவர்களைக்கொன்ற அவர்களுடைய சகோ தரனாகிய அபிமேலேக்கின்மேலும், அவன்தன் சகோதரரைக்கொல்லும்படி அவனுடைய கைக ளைப்பலப்படுத்தின ஷிகேமின் மனிதர்மேலுஞ் செல்லவும், அவர்களுடைய இரத்தப்பயி இவா் கள்மேலே திரும்பிவரவும், ஷிகேமின் மனிதர் ௨௫ அபிமேலேக்கை வஞ்சித்து நடந்தார்கள்.—ஷி கேமின் மனிதர் அவனைக்குறித்துப் பதிவிரூக்

கும்படி மலைகளின்மேலே மனிதர்களை வைத் தார்கள், அவர்கள் தங்களுக்குச்சமீபமான வழி யிலே நடந்துபோகிறயாவரையுங் கொன்றாயித் டார்கள்: அது அபிமேலேக்குக்குத் தெரிவிக்கப் பட்டது.—பின்பு எபேத்தின் புத்திரனாகிய கா ௨௬ காலும் அவனுடைய சகோதரரும் புறப்பட்டு, ஷிகேமுக்குட் பிரவேசித்தார்கள்: ஷிகேமின்ம னிதர்கள் அவர்களை நம்பி,—வெளியேபோய், ௨௭ தங்கன்திராட்சத்தோட்டங்களிலுள்ள பழங்களை அறுத்து, ஆலையாட்டி, சந்தோஷப்பாட்டுகளைப் பாடி, தங்கன்தேவனுடைய ஆலயத்திற்க்போய், போசனபானம்பண்ணி, அபிமேலேக்கை சிந் தித்தார்கள்.—அன்றியும் எபேத்தின் புத்திரனாகி ௨௮ ய காகால், அபிமேலேக்கையாவன், ஷிகேமயாவன், அவனுக்கு நாம் சேவிக்கவேண்டுகெனென்ன; அ வன் யெருபாகாலுடைய புத்திரனல்லவா; செபுல் அவனுடைய சேனாபதியல்லவா; ஷிகே மின் பிதாவாகிய காமோரின் மனிதரிடத்திலே யேசேவியுங்கள்: இவனிடத்தில்தாம் சேவிக்கிற தேது;—இந்தச்சனங்கன் என்னைக்குப்பட்டால், ௨௯ அபிமேலேக்கை நீக்கிவிடுவேனே யென்றான். அபிமேலேக்குக்கு, உன் சேனையைமிகுதியாக் கி, புறப்பட்டுவாவென்று சொல்லுவீத்தான். நகரத்தின் அதிபதியாகிய செபுல் எபேத்தின் கூல புத்திரனாகிய காகாலின் வார்த்தைகளைக்கேட்டு, கோபங்கொண்டு,—இராகசியமாய் அபிமேலேக் கூச கிடத்துக்குத்தாரகளை அனுப்பி, கேளும், எபேத் தின்புத்திரனாகிய காகாலும் அவனுடைய சகோ தரரும் ஷிகேமுக்குவந்து; உமக்குவிரோதமாக நகரத்தை அரசனாக்கிறார்கள்;—ஆகையால் நீர் கூ ௨ உம்மோடிருக்கிற சனங்களுடனேகூட இரவி ல் எழுந்தாவந்து, வெளியிலேபதிவிரூந்து,—கா கூ ௩ லையிலே ஞரியோதயமாகிறபொழுது எழுந்து, நகரத்துக்குவிரோதமாய் எதிர்த்து, அவனும் அ வனோடிருக்கிற சனங்களும் உமக்கெதிரேபுறப் படும்பொழுது, சம்பலிக்குங் காரியத்துக்குத்தக் ததாக அவனுக்குச்செய்யுமென்று சொல்லுவீத் தான். அப்படியே அபிமேலேக்கும், அவனோடிருக் கூச கிற சமஸ்தசனங்களும் இரவில் எழுந்தபோய், ஷிகேமுக்கு விரோதமாய் நான்கு அணியாகப் பதிவிரூந்தார்கள்.—எபேத்தின்புத்திரனாகிய கா கூ ௫ கால் புறப்பட்டு, நகரத்தின் பிரவேசவாசலினி டத்தில் கின்றகொண்டான்: அப்பொழுது பதி விரூந்த அபிமேலேக்கு, தன்னோடிருக்கிறசனங் களுடனே கூட எழுந்தவந்தான்.—காகால் அந் கூச தச்சனங்களைக்கண்டு, பாரி, மலைகளின் உச்சிக ளிலிருந்து சனங்கன் இறங்கிவருகிறார்களென் று செபுலோடே சொல்ல, செபுல் அவனைநோக் கி, நீ மலைகளின் நியுலைக்கண்டு மனிதரென்று

(௨௫) ஏசா.கூ.௨. தானி.ச.௨. ஒசி.௨.௪.௭. வச.௨.௨. எண்.௨௧.௨௮. எசேக்.௨.௨.௨. ஏசா.௨.௨.௨. ஏசா.கூ.௭.௨.௪. எசேக்.கூ.கூ. (௨௭) வச.௫.௧. (௨௮) அதி.௮.௧௫. (௨௯) ஏசா.௮.௧. பிலி.கூ.௧. வச.௨.௫.௧௬.௨. (௨௯) ௨.சா.மு.௨.௨.௨. (௨௯) க.சா.மு.௨.௨.௨. ச.இரா.௨.௨.௨. ௨.நானா.௨.௨.௨. ஏசா.௨.௨.௨. (௨௯) ஏசா.கூ.௧. க.இரா.௨.௨.௨. எஸ்த.௧.௨.௪. சவ.௭.௨.௨. மத்.௨.௨.௧௫.௧௬. (௨௭) ஏசா.௨.௨.௨.௨. எரே.௨.௨.௨. வச.௪. (௨௮) க.சா.மு.௨.௨.௨. க.இரா.௨.௨.௨. ஆதி.௧.௨.௨. (௨௯) ௨.சா.மு.௨.௨.௨. (௨௯) க.சா.மு.௨.௨.௨. க.சா.மு.௨.௨.௨. பிர.கூ.௨.

௬௭ நினைக்கிறெயென்றான்.—பின்னும் காசால் அதோ சனங்கள் தேசத்தின்மேட்டிலிருந்து இறங்கியிரு கிறார்கள், ஒரு அணி ஏலோமே யோனியின்வ ௬௮ மியாய் வருகிறதெயென்றான்.—அப்பொழுது செ புல் அவனைநோக்கி, நாம் அபிமேலேக்கை அவ ன் யாவனென்றொண்ணவாய், இப்பொழுது எங்கே; நீ அவமதித்தசனங்கள், அவர்கள்ல்லவா; இப்பொழுது நீ புறப்பட்டு அவர்களுடனே யுத் ௬௯ தம் பண்ணவேண்டுமென்றான்.—அப்பொழுது காசால் ஷிகேமின்மணிதருக்குமுன்பாகப்புறப் பட்டு, அபிமேலேக்கோடே யுத்தம்பண்ணினான். ௭௦—அபிமேலேக்காவனைத்தாரத்தினான், அவன் முன்னின்றும் காசால் ஒடினான், நகரவாசல்வ ரைக்கும் அநெகர் வெட்டுண்டெயிலுந்தாரர்கள். ௭௧ அபிமேலேக்கை அருமாவிலிருந்துவிட்டான்: யெ சபுல் காசாலையும், அவன்சகோதரராயும், ஷிகே ௭௨ மிலிராபடி தாரத்திலிட்டான்.—மறுகாளிலே ச னங்கள் வெளியிலேபுறப்பட்டார்கள்; அதுஅபி மேலேக்குக்குத் தெரிவிக்கப்பட்டபொழுது,— ௭௩ அவன்சனங்களைக்கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று அணியாகவகுத்து, வெளியிலே பதிவி ருந்து, அந்தச்சனங்கள் நகரத்திலிருந்துபுறப்பட்டு வருகிறதைக்கண்டு; எழுந்து அவர்களை எதிர்த் ௭௪ து, அவர்களைமுறிய அடித்தான்.—அபிமேலேக் கும், அவனொடிருந்தவறுப்பாரும், வேகமாய்ச் சென்று, நகரவாசலினின்றுகொண்டார்கள்: மற்ற இரண்டெவருப்பாரும்வெளியில் இருக்கிற யா வர்மேலும் பாய்ந்து, அவர்களைக்கொன்றார்கள். ௭௫ அந்தநாள்முழுவதும் அபிமேலேக்கைநகரத்தை எ திர்த்து யுத்தம்பண்ணி; நகரத்தைப்பிடித்து, அதி விருந்த சனங்களைக்கொன்று, நகரத்தை யிடித் துப்போட்டு, அதில் உப்புத்தெளித்தான். ௭௬ ஷிகேமைச்சேர்ந்த தருக்கத்திலுள்ள சமஸ்த மனிதரும் அதைக்கேட்டபொழுது, பிரித்துத்தே வனுடைய ஆயத்தின் ஒரு அரணியர் புருந்தார் ௭௭ கள்.—ஷிகேமின் தருக்கத்திலுள்ள சமஸ்தமனி தரும் அங்கேகூடியிருக்கிறது அபிமேலேக்குக் ௭௮ குத் தெரிவிக்கப்பட்டபொழுது, அபிமேலேக் தன்னொடிருந்த சமஸ்த சனங்களைஒடுசல்மோ ன் மலையிலேறி; தன்கையிற்கோடரியைப்பிடித் து, ஒரு மரக்கொப்பைவெட்டி, அதையெடுத்த த்தன்நோளின்மேற்சமந்துகொண்டு, தன்னொ டிருந்தசனங்களைநோக்கி, காள்செய்தவண்ணம் நீங்களுக் தீவிரமாய்ச்செய்யுங்களைன்று சொல் ௭௯ வ;—சனங்களெல்லாரும் ஒவ்வொருகொப்பை வெட்டி, அபிமேலேக்குக்குப்பின்சென்று, அதை அவ்வரணுக்கிட்டு, அக்கினியைக்கொளுத் தி, அரணைச்சூட்டுப்போட்டார்கள்; அதினாலே ஷிகேமின் தருக்கத்து ஸ்திரிபுருஷர்களெல்லா ரும், ஏறக்குறைய ஆயிரம்பேர் இறந்துபோனா ர்கள்.

80 பின்பு அபிமேலேக் தேபேச்சுக்குப்போய்,

அதற்கு விரோதமாய் முற்றிக்கைபோட்டு, அதைப்பிடித்தான்.—அந்த நகரத்தின் மத்தியிலே இரு பலத்தருக்கமிருந்தது, அங்கே ஸ்திரி புருஷர் கன்யாவரும் ஒடிச்சேர்ந்து, தங்கள் பின்னாலே வாசலைப்பூட்டிக்கொண்டு, தருக்கத்தின்மேலே றினார்கள்.—அபிமேலேக் அந்தத்தருக்கம்வரைக்குட குஞ்சென்று, அதை எதிர்த்துயுத்தம்பண்ணி, தருக்கத்தின்வாசலைச்சூட்டுப்போடும்படிக்கு அதி னருக்கேசேர்ந்தான்.—அப்பொழுதே ஒருஸ்திரி இரு ஒரு ஏந்திரக்கல்லின்றுண்டை அபிமேலேக்கி னுடைய தலையின்மேற்போட்டான், அது அவ னுடைய கபாலத்தையுடைத்தது.—உடனே அ டுச வன் தன் ஆயுததாரியைக் கூப்பிட்டு, ஒருஸ்திரி அவனைக்கொன்றான் என்று அவர்கள்என்னைக் குறித்துச் சொல்லாபடி, நீ எகத்தியை உரு வி, என்னைக் கொலைசெய்யென்று அவனுடன் சொன்னான். அப்படியே அவனுடைய பணிவி டைக்காரன் அவனைக்குத்த, அவனிறந்துபோ னான்.—அபிமேலேக் இறந்துபோனதை இலராடுடு வேலர்கண்டபொழுது, அவர்கள் தங்கள் தங்க னிடங்களுக்குப்போய்விட்டார்கள்.

இப்படியே அபிமேலேக்கின்னுடைய சகோடுக தார்எழுபதுபேரைக்கொலைசெய்ததினாலே, தன் பிதாவுக்குச்செய்த பாவத்தின்பலனை அவன் அ னுபவிக்கும்படி தேவன் செய்தார்.—ஷிகே இள மின்மணிதாச்செய்ததீங்குகன்யாவையும் தேவன் அவர்கள் தலையிலவருவித்தார்: யெருபாகாவின் புத்திரானகியயோதாம் இட்டசாபமேஅவர்களுக் குக்கிடைத்தது.

ய. அதிகாரம்.

௧. தோலாக் நியாயம் விசாரித்தல்: ௩. யாயீர் நியாயம் விசாரித்தல்: ௭. பாவத்தினியித்தம் இலர வேலர்துக்கமடைதல்: ௮. யெ கோவாவைப் பிரார்த்தித்தல்; அவர்உத்தரமருள்: ௯. சனங் கள் தங்கன்பாவத்தை உணர்ந்துசொல்லத் தே வன் அவர்கள்மேலிரங்கல்.

அபிமேலேக்குக்குப்பின்பு னபுஷார்கோத்திரத் ௧ தானுகியதேதோவின்பெனத்திரனும், பூகாளின் புத்திரனுமாகிய தோலாக் இலரவேலை இரட்சி கும்படி எழுந்தான்; அவன் எப்ராயீம் மலைத்தே சத்திலுள்ள ஷாமீரிலேவசித்து,—இலரவேலரை ௨ இருபத்துமூன்றுவருஷம் நியாயம் விசாரித்து, பின்புமரித்து, ஷாமீரிலே அடக்கம்பண்ணப் பட்டான்.

அவனுக்குப்பின்பு கிலியாத் நாட்டானுகிய ௩ யாயீர் எழுந்து, இலரவேலரை இருபத்திரண்டு வருஷம் நியாயம்விசாரித்தான்.—முப்பது கரு சதைக்குட்டிகளின்மேல் ஏறறுபுத்திராரும்புது பேர் அவனுக்கிருந்தார்கள், அவர்களுக்கு முப் பது ஊர்களிருந்தன, கிலியாத்தேசத்திலுள்ள அ வைகள் இந்நாள்வரைக்கும் யாயீரின்கிராமங்க ளென்றுபெயர்ப்படுகின்றன.—யாயீர்மரித்து, கா ௮

(௬௭) உபா.ய.அ.ய.ச. (௬௮) வச.உ.அ.உ.க. (௭௫) வச.உ.ய. உபா.உ.க.உ.க. க.இரா.ய.உ.உ.டு. உ.இரா.க.உ.டு. (௭௬) அதி.அ.க.க. (௭௮) சந.க.அ.ய.ச. (௮௬) உ.சர்மு.ய.க.உ.க. (௮௭) க.சாமு.க.ச. (௮௯) வச.உ.ச. யோபு.க.க.க. சந. ௬௭.உ.க. நீதி.டு.உ.உ. (௮௭) வச.உ.ய.—(ய. அதி. க.) அதி.உ.ய.ச. (௭) அதி.டு.ய. உபா.க.ய.ச. எண்.க.உ.ச.க.

க மோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.—பின்னும் இஸரவேல் சந்ததியார் யெகோவாவின் பார்வைக்குத் தீங்குசெய்தார்கள்; அவர்கள் யெகோவாவைச் சேவியாமல் விட்டுப்போய், பாகால்களையும், அஷ்தாரோத்தையும், ஸூரியருடைய தேவர்களையும் சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் சந்ததியாரின் தேவர்களையும் பெலிஸ்தியருடைய தேவர்களை யுஞ்சேவித்தார்கள்.

எ அப்பொழுது யெகோவா இஸரவேலின் மேல் கோபமுடையவர்களைப் பெலிஸ்தியருடைய கையிலும் ஒப்பித்தார்.—அவர்கள் அந்தவருடைய முதல் பதினெட்டு வருஷமானவும், யோர்தானுக்கப்புறத்திலே கிவியாத்திலுள்ள எமோரியருடைய தேசத்திலிருந்து இஸரவேலரெல்லாரையும் நெருக்கி உபத்திரவப் படுத்தினார்கள்.—அன்றியும் அம்மோன் சந்ததியார் யூதாவின்மேலும், பேய்மாமீன் மேலும், எப்ராயீம் சந்ததியார்மேலும், யுத்தம்பண்ணும்படி யோர்தானையும் கடந்து வந்தார்கள்; அதினால் இஸரவேலருக்கு மிகவும் நெருக்கமாயிற்று.

அ அப்பொழுது இஸரவேல் சந்ததியார் யெகோவாவை நோக்கி, நாங்கள் எங்கள் தேவனை விட்டுப் பாகால்களைச் சேவித்து உமக்கு வி ரோதமாய்ப்பாவஞ்செய்தோமென்று ஒலமிட;—

யக யெகோவா இஸரவேலரை நோக்கி, எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் சந்ததியாரும், பெலிஸ்தியரும்;—சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும் உங்களை உபத்திரவப்படுத்தினபொழுது; என்னை நோக்கி ஒலமிட; நான் உங்களை அவர்கள் கையினால் நீக்கி இரட்சிக்கவில்லையா;—அப்படிச் செய்தும் நீங்கள் என்னை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்து வந்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சிக்கமாட்டேன்.—

யச நீங்கள் உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களிடத்திலே போய், அவர்களை நோக்கி ஒலமிடுங்கள்; அவர்களே உங்கள் உபத்திரவகாலத்திலே உங்களை இரட்சிக்கக்கடவர்களென்றார்.

யடு அதற்கு இஸரவேல் சந்ததியார் யெகோவாவை நோக்கி, நாங்கள் பாவஞ்செய்தோம்: நீர் உமது பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இக்காலத்தில் எங்களைத்தப்புவித்தருளாமென்று சொல்லி,—தங்கனிடத்தினின்றும் அந்நிய தேவர்களை விலக்கிவிட்டு, யெகோவாவையே சேவித்தார்கள், அப்பொழுது அவர் இஸரவேலருடைய வியாசுவத்தைக்கண்டு மனமுருகினார்.—

யஎ அம்மோன் சந்ததியார்கூட்டங்கூடி, கிவியாத்திலே பாளையமிறங்கினார்கள். இஸரவேல் சந்ததியா

ருக்கூடியில் பேயிலே பாளையமிறங்கினார்கள்.— அப்பொழுது கிவியாத்தின் பிரபுகளாகிய சனல் யுகன் ஒருவரையே நிரூவாரோக்கி, அம்மோன் சந்ததியாருடன் யுத்தம்பண்ணத்தொடங்குகிறவனெனவே, அவனே கிவியாத்தின் குடிகளெல்லாருக்கும் அதிபதியாவானென்றார்கள்.

யக. அதிகாரம்.
க. யெப்தாவைத் தூரப்படுத்தல்: ச. அவனைத் திரும்பக்கொண்டுவரும்படி ஆட்களையனுப்பல்: யஉ. இஸரவேலருக்குச் சேரூபதியாகிய அம்மோன் புத்திரரின் இராசாவிடத்தில் தூதரையனுப்பல்: இவன் சமமதியாமலிருத்தல்: உக. யெப்தாசங்கற்பஞ்செய்தல்: கூஉ. அவன் செய்தல்: கூச. சங்கற்பத்தின்படி தன் குமாரத்தியை ஒப்பித்தல்.

கிவியாத்தியான யெப்தா வென்பவன் பராக்கிரமவீரன், அவன் ஒருவேகைபெற்றபுத்திரன்: கிவியாத்தாவனைப்பெற்றான்.—கிவியாத்தின் மனைவியும் அவனுக்குப்புத்திரரைப்பெற்றான்; அவர்கள் வளர்ந்தபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி, நீ அந்நியஸ்திரியின் புத்திரனாகையால், நீ எங்கள் பிதாவின் குடும்பத்திலே சுதந்தரம்பற்றலாகாதென்று சொல்லி, அவனைத் தூரத்தினார்கள்.— அப்பொழுது யெப்தா தன் சகோதரரை விட்டோடிப்போய், தோப்நாட்டிலே வசித்தான்: அங்கே கெட்டமனிதர்கள் யெப்தாவைச் சேர்ந்துகொண்டே, அவனோடே கூடப்புறப்படுவார்கள்.

யக. அதிகாரம்.
க. யெப்தாவைத் தூரப்படுத்தல்: ச. அவனைத் திரும்பக்கொண்டுவரும்படி ஆட்களையனுப்பல்: யஉ. இஸரவேலருக்குச் சேரூபதியாகிய அம்மோன் புத்திரரின் இராசாவிடத்தில் தூதரையனுப்பல்: இவன் சமமதியாமலிருத்தல்: உக. யெப்தாசங்கற்பஞ்செய்தல்: கூஉ. அவன் செய்தல்: கூச. சங்கற்பத்தின்படி தன் குமாரத்தியை ஒப்பித்தல்.

கிவியாத்தியான யெப்தா வென்பவன் பராக்கிரமவீரன், அவன் ஒருவேகைபெற்றபுத்திரன்: கிவியாத்தாவனைப்பெற்றான்.—கிவியாத்தின் மனைவியும் அவனுக்குப்புத்திரரைப்பெற்றான்; அவர்கள் வளர்ந்தபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி, நீ அந்நியஸ்திரியின் புத்திரனாகையால், நீ எங்கள் பிதாவின் குடும்பத்திலே சுதந்தரம்பற்றலாகாதென்று சொல்லி, அவனைத் தூரத்தினார்கள்.— அப்பொழுது யெப்தா தன் சகோதரரை விட்டோடிப்போய், தோப்நாட்டிலே வசித்தான்: அங்கே கெட்டமனிதர்கள் யெப்தாவைச் சேர்ந்துகொண்டே, அவனோடே கூடப்புறப்படுவார்கள்.

யச சிலநாள்க்குப்பின்பு, அம்மோன் சந்ததியார் இஸரவேலரை எதிர்த்து யுத்தம்பண்ணினார்கள்.— அவர்கள் இஸரவேலரை எதிர்த்து யுத்தம்பண்ணுகையில், கிவியாத்தின் முதியோர்கள் யெப்தாவைத் தோப்நாட்டிலிருந்து அழைத்துவரப்போய்,—யெப்தாவை நோக்கி, நீவந்து எங்களுக்குச் சேரூபதியாயிருக்கவேண்டும், நாம் அம்மோன் சந்ததியாருடனே யுத்தம்பண்ணக்கடவோமென்றார்கள்.—அதற்கு யெப்தா கிவியாத்தின் முதியோரை நோக்கி, நீங்களல்லவா என்னைப்பகைத்து, என்பிதாவின் வீட்டினின்றும் என்னைத் தூரத்தினவர்கள்; நீங்கள் அவகிப்படுமிக்காலத்தில் என்னிடத்தில் வந்ததென்னவென்றான்;—

யஅ அதற்கு கிவியாத்தின் முதியோர்கள் யெப்தாவை நோக்கி, நீ எங்களுடனே கூடவந்து, அம்மோன் சந்ததியாரோடே யுத்தம்பண்ணி, கிவியாத்தியாகிய எங்களை வறக்கும் அதிபதியாயிருக்கவேண்டும், இத்தகாத நாங்கள் இப்பொழுது உன்னிடத்தில் திரும்பிவந்தோமென்றார்கள்.—அதற்கு யெப்தா கிவியாத்தின் முதியோரை நோக்கி, அம்மோன் சந்ததியாரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி நீங்கள் என்னைத்திரும்பவிட்டுக்கு அழைத்

யக. அதிகாரம்.
க. யெப்தாவைத் தூரப்படுத்தல்: ச. அவனைத் திரும்பக்கொண்டுவரும்படி ஆட்களையனுப்பல்: யஉ. இஸரவேலருக்குச் சேரூபதியாகிய அம்மோன் புத்திரரின் இராசாவிடத்தில் தூதரையனுப்பல்: இவன் சமமதியாமலிருத்தல்: உக. யெப்தாசங்கற்பஞ்செய்தல்: கூஉ. அவன் செய்தல்: கூச. சங்கற்பத்தின்படி தன் குமாரத்தியை ஒப்பித்தல்.

(சு) அதி.உ.யக. அதி.சு.க. அதி.யக.க. அதி.உ.யக. அதி.உ.யஉ. க.இரா.யக.கக. (எ) அதி.உ.யச. க.சாமு.யஉ. க. (ய) க.சாமு.யஉ.ய. (யக) யாத்.யச.கய. எண்.உக.உக.உச.உடு. அதி.கூ.யஉ.யக. அதி.க.கக. (யஉ) அதி.டு.யக. அதி.சு.க. (யக) உபா.கஉ.யடு. எரே.உ.யக. (யச) உபா.கஉ.கஎ.கய. உ.இரா.க.யக. (யடு) க.சாமு.க.யஉ. உ.சாமு.யடு.உச. (யசு) உ.காளா.எ.யச. எரே.யஅ.எ.யச.சா.கக.க. (யஎ) ஆதி.கக.சக. (யஅ) அதி.யக.அ.யக.—(யக.அதி.க.) எபி.யக.கஉ. அதி.சு.யஉ. உ.இரா.டு.க. (க) அதி.சு.ச. க.சாமு.உஉ.உ. (எ) ஆதி.உச.உஎ. (அ) அதி.ய.யஅ. லூக்.யஎ.ச.அதி.ய.யஅ.

துப்போன்பின்பு, யெகோவா அவர்களை எ னக்குமுன் ஒப்பித்தால், நான் உங்களுக்கு அதி பதியாவேனென்றுகேட்கு;—கிவியாத்தின் முதி யோர் யெப்தாவைகோக்கி, உன்சொற்படி நாங் கள் செய்யாமல்விட்டால், யெகோவா எங் கள் மத்தியில் நியாயங்கேட்கக் கடவரென்றார் 103 கள்.—அப்பொழுது யெப்தா கிவியாத்தின்முதி யோருடன்போனான், சனங்கள் அவனைத் தங்க ளுக்குத் தலைவனுஞ் சேர்ப்பதையுமாக வைத்தார் கள்: யெப்தா தன் காரியங்களெல்லாவற்றை யும் மிஸ்பேயிலே யெகோவாவின் சந்நிதி யில்சொன்னான்.

102 பின்பு யெப்தா அம்மோனுவைய இராசனி டத்துக்குத் தூதரை யனுப்பி, நீர் என் தேசத்துக் கு விரோதமாக யுத்தம்பண்ணும்படி என்னிட த்தில் வருகிறதற்குக் காரணமென்னவென்று கேட்பிக்க;—அம்மோனுவைய இராசா யெப்தாவின் தூதரைகோக்கி, இஸரவேலர் எகிப்தினின்றும் புறப்பட்டுவந்தபொழுது, அர்னோன் தொடங்கி யாப்போக் யோர்தான் மட்டுமுள்ள என்னுடையதேசத்தைப் பிடித்துக்கொண்டதே காரணம், இப்பொழுது விரோதமின்றி அதை எ னக்குத்தந்துவிடவேண்டுமென்றான்.—யெப்தா திரும்பவும் அம்மோனியருடைய இராசனிடத் திதில் தூதரையனுப்பி,—இஸ்ரவேலர் மோவாபியருடைய தேசத்தையாவது, அம்மோனியருடைய தேசத்தையாவது பிடித்துக்கொள்ளவில் லையே.—இஸ்ரவேலர் எகிப்தினின்றும் புறப் பட்டுவருகிறபொழுது, வனத்திலே செங்கடல் மட்டும்நடந்து, பின்பு கா தேவையினிடத்தில்சேர்ந் 104 து,—வதோமின் இராசாவினிடத்தில்தூதரைய னுப்பி, நாங்கள் உன் தேசத்தின் வழியாய்க்க டந்துபோவதற்கு இடங்கொடுக்கவேண்டுமென் றுசொல்லுவிக்க, வதோமின் இராசா செவிகொ டக்கவில்லை. அவ்வண்ணமே மோவாபின் இரா சாவிடத்திலும்அனுப்பி, அவனுஞ்சம்மதிக்கவில் லை: ஆதலால் இஸ்ரவேலர் கா தேவையிலே தரித்தி 105 குந்து,—பின்பு வனத்திலே நடந்து, வதோம்தே சத்தையும் மோவாபு தேசத்தையுஞ் சுற்றிவந்து, மோவாபின்தேசத்துக்குக்கிழக்கேசென்று, மோ வாபின் எல்லைக்குட்பிரவேசியாமல் அர்னோன் கதிக்கப்புறத்தில் பாளாயிறங்கினூர்கள்: அந்த 106 அர்னோன் மோவாபின் எல்லை.—அப்பொழு து இஸ்ரவேலர் எஷ்போனை அரசாண்ட சீகோ னென்னும் எமோரியருடைய இராசாவினிடத் தில் தூதரையனுப்பி, நாங்கள் உன் தேசத்தின் வ ழியாய் எங்கள் தானத்துக்குக்கடந்துபோகிறதற் 107 கு இடங்கொடுவென்றுசொல்லுவிக்க,—தன் எல்

லையைமாத்திரம் இஸ்ரவேலர் கடந்துபோவார்க் கென்று சீகோன் நம்பாமல், தன் சனங்களெல் லாரையுங் கூட்டி யாகாசாவில் இறங்கி, இஸ்ர வேலரோடே யுத்தம்பண்ணினான்.—அப்பொ உச முது இஸ்ரவேலின் தேவனாகிய யெகோ வா சீகோனையும்அவனுடையசமஸ்தசனங்களீ யும், இஸ்ரவேலருடைய கையில் ஒப்பித்தார், இஸ்ரவேலர் அவர்களை முறிய அடித்து, எமோ ரியர்வசித்த அத்தேசம்முழுவதையும் பிடித்து,— அர்னோன் தொடங்கி, யாப்போக் வரைக்கும், உஉ வணம்தொடங்கி, யோர்தான் வரைக்குமுள்ள எ மோரியருடைய எல்லாமுழுவதையுஞ் சுதந்தரித் துக்கொண்டார்கள்.—இப்படி இஸ்ரவேலின் உச தேவனாகிய யெகோவா தமது சனங்களா கியஇஸ்ரவேலர்முன்னின்றும் எமோரியரைத்தூ ரத்திவிட்டார், நீர் அந்தத்தேசத்தைச்சுதந்தரிக்க லாமா.—நீர் சுதந்தரிக்கும்படி, உம்முடைய தே உச வனாகிய சிமோஷ் உமக்குத்தருவதை நீர் சுதந் தரிக்கமாட்டீரா; அவ்வண்ணமே, எங்கள் தே வனாகிய யெகோவா எங்கள் முன்னின்றந் தூரத்திலேகிறவர்களுடைய தேசத்தை நாங்க ளுஞ் சுதந்தரிப்போம்.—மேலும் சிப்போரின் புத் 108 திரனாகிய பாலாக்கென்னும் மோவாபின் இரா சாவிலும் நீர் அதிகமேன்மையுள்ளவரா; அவன் எப்பொழுதாகிலும் இஸ்ரவேலருடன் விவாதம் பண்ணினான்; எப்பொழுதாகிலும் அவர்களுக் கு விரோதமாய் யுத்தஞ்செய்தானான்;—அன்றியும் உச இஸ்ரவேலர் எஷ்போனிலும் அதின் நகரங்களி லும், அரோவேரிலும் அதின் நகரங்களிலும், அர்னோன் நதிக்கருகான ஊர்களெல்லாவற்றி லும் குடியேறி முந்துறுவருஷமாயிற்றே; இத்த னைகாலத்துக்குள்ளே நீங்களதை மீட்டுக்கொள் னாததேது.—அன்றியும் நான் உமக்குவிரோதமா உச கக்குற்றஞ்செய்யவில்லையே, நீர் எனக்குவிரோ தமாயுத்தம்பண்ணுகிறதினால் எனக்குத் தீங்கு செய்கிறீர்: நியாயாதிபதியாகிய யெகோவா இன்று இஸ்ரவேல் சுந்ததியாருக்கும், அம்மோன் சுந்ததியாருக்கும் மத்தியில், நியாயந் தீர்க்கக்க டவரென்று யெப்தா சொல்லுகிறானென்று சொல் லுவித்தான்.—அப்படியிருந்தும் அம்மோனியரு உச டைய இராசா தனக்கு யெப்தாசொல்லியனுப்பி ய சொற்களுக்குச்செவிகொடுக்கவில்லை. பின்பு யெகோவாவின் ஆவி யெப்தாவின் உச மேலேவர, அவன் கிவியாத்தையும், மனுவேஷ யின்நாட்டையுங்கடந்து, கிவியாத்திலுள்ள மிஸ் பேக்குச்சென்று, அங்கிருந்து அம்மோனியருக் கு எதிராகப்போனான்.—அப்பொழுது யெப்தா கூவி 109 நீர் அம்மோனியரை என்னையிலொப்பித்தால்,—

(10) எரே.ச.உ. (103) அதி.யி.யெ. க.சாமு.யி.யெ. (104) எண்.உ.ச.உ.உ.உ.ஆதி.கூ.உ.உ. (105) உபா.உ. கூ.கூ. (106) எண்.யி.ச.உ. உபா.ச.ச.யி. யோச.கூ.க. எண்.யி.கூ.உ. உபா.ச.ச.க. (107) எண்.உ.யி.யெ. எண். உ.யி.யெ.உ. எண்.உ.யி.க. (108) எண்.உ.ச. உபா.உ.க.—அ. எண்.உ.ச.யி.க. எண்.உ.ச.யி.கூ. (109) எண்.உ.ச.உ. உபா.உ.உ.க. எண்.உ.ச.உ. உபா.உ.உ.க. (உ.யி) எண்.உ.ச.உ.க. உபா.உ.கூ.உ. (உ.ச) எண்.உ.ச.உ.க. உபா.உ.கூ.உ. (உ.ச) எண்.உ.ச.உ.க. க.இரா.யி.க.எ. உபா.கூ.ச.கூ. யோச.கூ.யி.கூ. (உ.ச) எண். உ.உ. யோச.உ.ச.கூ. (உ.ச) எண்.உ.ச.உ.கூ. உபா.உ.கூ. (உ.எ) ஆதி.யி.யெ.உ. ஆதி.யி.யெ. க.சாமு.உ.ச.யி.கூ. (உ.ச) அதி.கூ.யி.

௩௧ நான் அம்மோனியரைவிட்டுச்சமாதானத்துடன் திரும்பவரும்பொழுது, என் விட்டுவாசற்படியி விருந்துஎனக்கெதிரேகொண்டெருவதெதுவோ, அது யெகோவாவுக்கு நிவேதிக்கப்படும்; அதைத்தகனபவியாகச் செலுத்துவேனென்றுசொல்லி, யெகோவாவுக்கொரு சங்கற்பம்பண்ணினான்.

௩௨ பின்பு யெப்தா அம்மோனியருக்கு விரோதமாயுத்தம்பண்ணும்படி புறப்பட்டுப்போனான்; யெகோவா அவர்களை அவனுடையகையி

௩௩ லொப்பித்தார்.—அவன் அரோவேர் தொடங்கி, மின்னீத்தாரின் வழியாய் அபேல் கோமீம் வரைக்கும் அவர்களை மகாசங்கரமாக முறியடித்து, இருபதுபட்டணங்களைப்பிடித்தான். இப்படி அம்மோன் சந்தியார் இலரவேலருக்கு முன்தாழ்ச்சிப்பட்டார்கள்.

௩௪ பின்பு யெப்தா மில்பேயிலுள்ள தன்விட்டுக்குப்போகிறபொழுது, தன்புத்திரியிருதங்கத்தோடு நடனஞ்செய்து, தனக்கெதிர்கொண்டெவரக்கண்டான்: அவன் அவனுக்கோரேபிள்ளை; அவன் தவிர அவனுக்குப்புத்திரியுமில்லைப்புத்திர

௩௫ னுமில்லை.—அவனைக்கண்டவுடனே அவன்தன்வஸ்திரங்களைக்கிழித்துக்கொண்டு, ஐயோ என்மகனே, நீ என்னை மிகவுந்தாழ்ச்சிப்படுத்தினாய், நீ என்னைக்கிலேசப்படுத்துகிறவர்களிலொருத்தி: நான் என்வாயைத்திறந்து யெகோவாவை நோக்கிப்பேசினேன், அந்தவாக்குத் தவறப்படாதென்றான்.—அதற்கு அவன் என்பிதாவே, நீர் உமதுவாயைத்திறந்து யெகோவாவுக்குவாக்குக்கொடுத்தால், உமது வாயிலிருந்து புறப்பட்டப்படியே எனக்குச்செய்யும்; அம்மோனியராகிய உம்முடைய சத்துருக்களிடத்திற் பழிவாங்கும்படியெகோவா உமக்கு அனுக்கிரகம்பண்ணினதே போதுமென்றான்.—பின்னும் அவன் தன்பிதாவைநோக்கி, நீர் எனக்கொன்று செய்யவேண்டும்: நான் மலைகளின்மேலே உலாவித்திரிந்து, என்தொழிகளுடனே என்னுடைய கன்னிமைநிமித்தம் துக்கக்கொண்டாடும்படி, எனக்கு இரண்டொத்தவண்ண தரவேண்டுமென்றான்.—

௩௬ அதற்கவன் நீபோய்வாவென்று அவனை இரண்டொத்ததுக்கணுப்பிவிட்டான்: அவன் தன் தோழிகளோடுபோய், தன் கன்னிமைநிமித்தம் மலை

௩௭ களின்மேல் துக்கக்கொண்டாடி, —இரண்டு மாதம் முடிந்தபின்பு தன் பிதாவினிடத்துக்குத் திரும்பினான்; அப்பொழுது அவன் தான்பண்ணியிருந்த சங்கற்பத்தின்படியே அவளுக்குச்செய்ய

௩௮ தான்: அவன் புருஷனையறியாதிருந்தான்.—பின்பு இலரவேலருடைய ஸ்திரிகள் வருஷந்தோறும் போய் நாலுநாளளவும் கிவியாத்தியான

யெப்தாவின் புத்திரியைக்குறித்துப் புலம்புவது இலரவேலருக்குள்ளே வழக்கமாயிற்று.

52. அதிகாரம்.

௧. திம்னியசனங்கள் யெப்தாவோடே வாக்குவாதம் பண்ணல்: எ. யெப்தாமரணமடைதல்: அ. இப்தாசாவின் விருத்தாந்தத் தெரிவித்தல்: ௧௧. ஏலோனின் விருத்தாந்தத் தெரிவித்தல்: ௧௨. அப்தோனின் விருத்தாந்தத் தெரிவித்தல்.

பின்பு எப்ராயீம் ஏகமாய்க்கூடி, வடதிசையிற்போய் யெப்தாவைநோக்கி, நீ அம்மோனியரை எதிர்த்து யுத்தம்பண்ணப்போகிறபொழுது, உன்னோடேவரும்படிக்கு எங்களை அழைப்பியமாவிருந்ததென்ன; உன் வீட்டையும் உன்னையும் அக்கினியார் சுட்டுப்போடுவோமென்றார்கள்.—அதற்கு யெப்தா அவர்களைநோக்கி,

௨ நானும் என்சனங்களும் அம்மோனியரோடே மிகவும் விவாதம்பண்ணுகிறகாலத்தில், நான் உங்களைக்கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்களுடையகைக்குகீக்கி இரட்சிக்கவில்லை.—நீங்கள் என்னைவிடுவீக்கவில்லையென்று நான் கண்டபொழுது, நான் என்சீவனை என்கையிலேபிடித்துக்கொண்டு, அம்மோனியருக்குவிரோதமாகப்போனேன், யெகோவா அவர்களை என்கையில் ஒப்பித்தார்: இப்படியிருக்க, நீங்கள் என்னை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி இன்று என்னிடத்துக்கு வரவேண்டியதென்னவென்றான்.—பின்பு

௩ யெப்தா கிவியாத்தின் சகலமனிதரையுஞ் சேர்த்துக்கொண்டு, எப்ராயீமருடனேயுத்தம்பண்ணினான்: எப்ராயீமருக்குள்ளும் மனோஷையருக்குள்ளும் வாசம்பண்ணுகிற கிவியாத்தியராகிய நீங்கள் எப்ராயீமரை விட்டோடிப் போனீர்களென்று எப்ராயீம் சொன்னபடியினாலே, கிவியாத்தின்மனிதர் எப்ராயீமரை முறிய அடித்தார்கள்.—கிவியாத்தியர் எப்ராயீமருக்குமுந்தி, யோர்

௪ தானின் துறைகளைப்பிடித்தார்கள்: அன்றியும் எப்ராயீமருக்குள்ளே தப்பியோடினவன் ஒருவன்வந்து, நான் அக்கரைக்குப்போகட்டுமென்று சொல்லுகிறபொழுது, கிவியாத்தின்மனிதர் அவனைநோக்கி, நீ எப்ராயீமனாவென்றுகேட்க அவனல்லவென்றால்;—நீ ஷிபோலேத்தென்றுசொல்லென்பார்கள்: அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கமுடியாமல் சிபோலேத்தென்றுசொல்வதைக்கேட்டு, அவனைப்பிடித்து யோர்தான் துறையிலேகொன்றுபோடுவார்கள்: அக்காலத்தில் அங்கே எப்ராயீமில் நாற்பத்திராயிரம் மாயந்தார்கள்.

௫ யெப்தா இலரவேலரை ஆறுவருவும் கியாயம்விசாரித்தான். பின்புகிவியாத்தியானயெப்தா மரித்துக் கிவியாத்துக்குள் ஒருபட்டணத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.

(௧௧) ஆதி.௨௮.௨௮. க.சாமு.௧.௧௧. லேவி.௨௭.௨.௧. க.சாமு.௧.௧௧.௨.௮. சங்.௧௧.௧௧. லேவி.௨௭.௧.௧.௨.௮. (௧௨) எசேக்.௨௭.௧௧. (௧௩) அதி.௧.௧௧. வ.ச.௧. யாத்.௧௧.௨.௮. க.சாமு.௧.௧௧. சங்.௧௧.௨.௮. எரே.௧௧.௧. (௧௪) ஆதி. ௧௧.௨௧.௧௧. பிர.௧.௨. எண்.௧௧.௨. சங்.௧௧.௧. பிர.௧.௧.௧. (௧௫) எண்.௧௧.௨. உசாமு.௧.௧.௧.௧. (௧௬) வ.ச. ௧௧. க.சாமு.௧.௨.௨.௨.௧. க.சாமு.௨.௧.௧. (௧௭) அதி.௧.௧. (௧௮) அதி.௧.௧. (௧௯) க.சாமு.௧.௧.௧.௧. ௨௮.௨.௧. யோபு.௧.௧.௧. சங்.௧.௧.௧. (௨) க.சாமு.௨.௧.௧. (௩) யோசு.௨.௨.௧. அதி.௧.௨.௮. அதி.௧.௨.௧. (௪) சங்.௧.௧.௨.௧. எசா.௨.௭.௨.

அ அவனுக்குப்பின்புபெற்றவேலுமொழியியுப்த
 சான் இலரவேலரை நியாயம்விசாரித்தான்.—
 க அவனுக்கு முப்பதுபுத்திரரும் முப்பதுபுத்திரிக
 ளுமிருந்தார்கள்: இந்த ஸ்திரிகளை அவன் மற்ற
 வர்களுக்குவிவாகம்பண்ணிக்கொடுத்து, தன்புத்
 திரருக்குமுப்பதுபெண்களைப்பிறத்திலேகொண்
 டான். அவன் இலரவேலரை எழுபதுவரும் நி
 யாயம்விசாரித்தான்.—பின்பு இப்த்சான்மரித்துப்
 பேதலகேயிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

உ அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய எ
 லோன் இலரவேலரை நியாயம்விசாரித்தான்; இ
 வன்இலரவேலரைப்பத்துவருஷம்நியாயம்விசா
 ரித்தான்.—பின்பு செபுலோனியனாகிய எலோன்
 மரித்துச்செபுலோன் காட்டின அபாலோனூரில்
 அடக்கம்பண்ணப்பட்டான்.

உ அவனுக்குப்பின்பு பிரத்தோனியனான இல்
 வேலின் புத்திரனாகிய அப்தோன்இலரவேலரை
 ஸ நியாயம்விசாரித்தான்.—எழுபது கழுதைக்குட்
 டிகளின்மேலேறுகிறஎற்புத்திரரும்முப்பது
 பெணத்திரரும் அவனுக்கு இருந்தார்கள்: அவன்
 இலரவேலரை எட்டுவருஷம் நியாயம்விசாரித்
 டுதான்.—பின்பு பிரத்தோனியனான இல்வேலின்
 புத்திரனாகிய அப்தோன் மரித்து எப்ராயீம்காட்
 டில் அமலேக்கின் மலையிலுள்ள பிரத்தோன் ஊ
 ரிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

யக. அதிகாரம்.

க. இலரவேல் வயிசத்தார் பாவஞ்செய்தல்: உ.
 மனோவாவின் ஸ்திரிக்குத் தேவ தூதன் தரிச
 னப்படல்: அ.மனோவாவுக்குத்தரிசனப்படல்:
 டி. மனோவா கைவேத்தியஞ்செலுத்தல். தூத
 னைவர் மறைதல்: உச. வழிமேஷோனின்சென்
 மலிருத்தாந்தஞ்சொல்லல்.

இலரவேல் சத்தியார் திரும்பவும் யெகோ
 வாவின் பார்வைக்குத்தீங்குசெய்தபடியினாலே;
 யெகோவா அவர்களை நாற்பதுவருஷமட்டும்
 பெலஸ்தியருடைய கையிலொப்பித்தார்.

உ அக்காலத்திலே தாண்வயிசத்தானாகியசோ
 ரா ஊராண ஒருமனிதனிருந்தான், அவனுக்கு
 மனோவாவென்றுபெயர்; அவனுடைய மனைவி
 பிள்ளைபெறாமல் மலடியாயிருந்தான்.—யெகோ
 வாவின் தூதனைவர் அவளுக்குத்தரிசனமாகி,
 அவனைகோக்கி, கேள், நீ பிள்ளைபெறாமல் மல
 டியாயிருக்கிறாய்: இனி நீ கருப்பந்தரித்து, ஒரு
 புத்திரனைப்பெறுவாய்.—ஆதலால் நீ திராட்சர
 சத்தையும் மதுவையும் குடியாநாபடிக்கும், அச
 சியான தொன்றையும்புசியாநாபடிக்கும் எச்சரிக்க
 யையிருக்கக்கடவாய்.—நீ கருப்பந்தரித்து, புத்
 திரனைப்பெற்றபொழுது, அந்தப்பிள்ளை சென்
 மமுதல், தேவனுக்கு நசரீயனாயிருப்பதின
 லே அவனுடைய தலையின்மேல் செளரகன்
 கத்தி படலாகாது: அவன் இலரவேலரைப் பெ

லஸ்தியருடையகைக்கு நீக்கி இரட்சிக்கத்தொ
 டங்குவானென்றார்.—பின்பு அந்தஸ்திரிபோய்த்
 தன்புருஷனைகோக்கி, தேவ தாசனொருவர் என்
 னிடத்துக்குவந்தார், அவருடைய முகச்சாயல்
 தேவ தூதனின் முகச்சாயல்போல மிகவும் ப
 யங்கரமாயிருந்தது: எங்கிருந்துவந்தீரென்றுநான்
 அவரிடத்திற்கேட்கவுமில்லை, அவர்தம்முடைய
 நாமத்தை எனக்குத்தெரிவிக்கவுமில்லை.—அவர்
 என்னைகோக்கி, கேள், நீ கருப்பந்தரித்து ஒரு புத்
 திரனைப்பெறுவாய்; அந்தப்பிள்ளை சென்மமு
 தல் மரணம்வரைக்கும் தேவனுக்கு நசரீயனாய்
 ருப்பதினாலே, நீ திராட்சரசத்தையும், மதுவையும்
 குடியாமலும், அசசியானதொன்றையும் புசியா
 மலுமிருப்பாயகவென்று சொன்னாரென்றான்.

அப்பொழுது மனோவா யெகோவாவை
 கோக்கி, ஆ! என் ஆண்டவரே, நீர் அனுப்பின
 தேவ தாசன் இன்னமொருநாமம் எங்கனிடத்தில்
 வந்து, பிறக்கும் பிள்ளையைக்குறித்து நான்கள்
 செய்யவேண்டியதை எங்களுக்கு உணர்த்தும்ப
 டிசெய்யுமென்று விண்ணப்பம் பண்ணினான்.—
 தேவன் மனோவாவின்விண்ணப்பத்துக்குச்செ
 விகொடுத்தார்; அந்த ஸ்திரி வயல் வெளியிலே
 யிருந்தபொழுது, தேவ தூதனைவர் திரும்ப
 வும் அவளிடத்தில்வந்தார்: அப்பொழுது அவ
 னுடைய புருஷனாகிய மனோவா அவளிடத்தி
 லில்லை.—ஆதலால் அவன் தன் புருஷனிடத்தில்
 விரைந்து ஓடி, அவனைகோக்கி, கேளும், அன்று
 என்னிடத்தில் வந்தவர் எனக்குத்தரிசனமான
 றென்றுஅறிவித்தான்.—உடனே மனோவாஎழுந்
 து, தன்மனைவிக்குப்பின்சென்று, அவரிடத்திற்
 போய், இந்தஸ்திரியுடன் பேசினவர் நீர் தானா
 என்றவரிடத்திலேகேட்க; அவர் நான்தானென்
 றார்.—அப்பொழுது மனோவா அவரைகோக்கி, உ
 உமது வாக்குகள் சித்தியாகக்கடவன. அந்தப்
 பிள்ளையை எப்படிவளர்க்கவேண்டும்; அதை
 எப்படி நடத்தவேண்டுமென்று கேட்க;—யெ வக
 கோவாவின் தூதனைவர்மனோவாவைகோக்
 கி, நான் ஸ்திரிக்குச்சொல்லிய யாவற்றின்படிக்
 கும் அவன் எச்சரிக்கையாயிருக்கவேண்டும்.—அ
 யசுவன் திராட்சக்கொடியிலுள்ளதொன்றையும் புசியா
 மலும், திராட்சரசத்தையும் மதுவையும் குடி
 யாமலும், அசசியானதொன்றையும் புசியாமலு
 மிருக்கவேண்டும்: நான் அவளுக்கு விதித்த யா
 வையும் அவன் காத்து நடக்கக்கடவென்றார்.

அப்பொழுது மனோவா யெகோவாவின் டி
 தூதனைகோக்கி, நான்கள் ஒருவெள்ளாட்டிக்குட்
 டியை உமக்குப்பாகம்பண்ணிக்கொண்டு வரு
 மளவும், நீர் தரித்திருக்கவேண்டுமென்றான்.—
 யெகோவாவின் தூதன் மனோவாவைகோக்
 கி, நீ என்னத்தாமதிகப்பண்ணினாலும், உன
 தாகாரமொன்றையும் புசிக்கமாட்டேன்: தகன

(ஸ) அதி.இ.வ. அதி.ய.ச. (ஊ) அதி.க.வக.உஎ.—(யக) அதி. க.) அதி.உ.யக. அதி.க.எ. க.சாமு.யெ.க. (உ)
 யோச.யக.சக. (க) அதி.க.யெ. ஓக்.க.யக.யக.உஅ.கக. (ச) வச.யச. எண்.க.உ.க. ஓக்.க.யெ. (இ) எண்.க.இ.
 க.சாமு.க.யக. எண்.க.உ. க.சாமு.எ.யக. உ.சாமு.அ.க. க.நாளா.யி.க. (ஊ) உபா.கக.க. க.சாமு.உ.உஎ.
 க.இரா.யெ.உச. மத்.உஅ.க. ஓக்.க.உக. அப்.க.யெ. (யச) வச.ச. (யெ) ஆதி.யி.அ.இ. அதி.க.யி.அ.

பலியிட உணக்கிஷ்டமாலை அதை யெகோ
 வாவுக்கிடவேண்டுமென்றார்: அவர் யெகோ
 வாவின் தூதனென்பது மனோவாவுக்குத்தெரி
 யெயவிலீலை.—மனோவா தூதனானவரைநோக்கி, நீர்
 சொல்லிய வாக்கு நிறைவேறும்பொழுது நாங்
 கள் உம்மைக்கணம்பண்ணவேண்டுமே, உம்மு
 யுடைய நாமம் ஏதென்றுகேட்க.—யெகோவா
 வின் தூதனானவர் அவனைநோக்கி, நீ என் நா
 மத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதென்ன;
 ஐக அது இரகசியமென்றார்.—பின்பு மனோவாபோய்
 வெள்ளாட்டுக்குட்டியையும், போசனபலியை
 யுக்கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேலே
 யெகோவாவுக்கிட்டான்: அப்பொழுது ம
 னோவாவும் அவனுடைய மனைவியும் பார்த்துக்
 கொண்டு நிற்க, ஆச்சரியமானவைகளை நடப்
 உய பித்தார்.—அக்கினிச்சுவால வேதிகையினின்
 றும் வானத்துக்குநேரே எழும்புகையில், யெ
 கோவாவின் தூதனானவர் வேதிகையினின்
 றும் எழுந்த சுவாலையில் ஏறிப்போனார். அதை
 மனோவாவும் அவனுடைய மனைவியுங்கண்டுத
 உகரையிலே முகக்குப்புற விழுந்தார்கள்.—பின்பு
 யெகோவாவின் தூதனானவர் மனோவாவுக்
 கும் அவனுடைய மனைவிக்குத் தரிசனமாக வில்
 லை. அப்பொழுது அவரை யெகோவாவின் தூ
 உஉதனென்று மனோவா அறிந்தான்.—மனோவாதன்ம
 னைவியைநோக்கி, நாம் தேவனைக்கண்டோம்,
 ஆதலால் நாம் இறந்து போவோமென்றான்.—
 உக அதற்கு அவன்மனைவி அவனுடனே, யெகோ
 வா நம்மைக் கொலைசெய்யத்திருவுளங்கொண்
 டால் அவர் நம்முடைய கையில் தகனபலியை
 யும், போசனபலியையும் அங்கிரிக்கவும், இ
 வைக கொல்லாற்றையும் நமக்குக் காண்பிக்க
 வும், இக்காலத்தில் இவைகளை நமக்குத்தெரிவிக்க
 கவும் மாட்டாரெயென்றான்.

உச பின்பு அந்தஸ்திரி ஒருபுத்திரனைப்பெற்ற அ
 வனுக்கு வழிமேலானென்று பெயரிட்டான்,
 அந்தப்பிள்ளை வளர்ந்தது; யெகோவா அவ
 உருளை ஆசீர்வதித்தார்.—மேலும் அவன்சேராவுக்
 கும்எவ்வதாவதுக்கும் இடையிலுள்ளதாணியின்பா
 னயத்திவிருக்கையில், யெகோவாவின் ஆவி
 அவனை எவத்தொடங்கிற்று.

ஸ. அதிகாரம்.

க. வழிமேலான பெலஸ்தியரின் ஒரு கன்னியை
 விவாகஞ் செய்யவிரும்பல்:௫. திம்னாத்துக்குப்
 போகையில் ஒருசிலகத்தைக் கொலைசெய்தல்:
 அ. திம்னாத்துக்கு மறுபடி போகையில் சிலகத்
 தின்பிணத்தில்வேளைக்காணல்: ௩. வழிமேலான
 னுடைய விவாகத்தின்விரிந்து: ௩. விரிந்தின்
 சமயத்தில் வழிமேலான கொடியைச் சொல்

ல்: ௩. கொடியின் அர்த்தம் தெரிவிப்பதி
 னால் கிடைக்கும்பலனைச் சொல்லல்.
 வழிமேலான திம்னாத்துக்குப்போனான், அங்
 கெபெலஸ்தியருடையபெண்களில் ஒருபெண்
 னை அவன்கண்டு,—தன் பிதாமாதாவினிடத்தில்
 திரும்பி, அவர்களை திம்னாத்தில் பெலஸ்தியரு
 டையஸ்திரிகளில் ஒருஸ்திரியைக்கண்டேன், அ
 வனைநீங்கள் எனக்குவிவாகம்செய்விக்கவேண்டு
 மென்றான்.—அதற்கு அவனுடைய பிதாவும்மா
 தாவும், விருத்தசேதனமில்லாதபெலஸ்தியரிடத்
 திற்கு நீ போய் ஒருஸ்திரியை விவாகம்பண்ண
 வேண்டியதேது; உன்சகோதரருடையபுத்திரிக
 ளுக்குள்ளும், நம்முடைய சமஸ்த சனங்களுக்கு
 ள்ளும் ஒருபெண்ணில்லையாவென்றார்கள்: வழி
 மேலான தன்பிதாவைநோக்கி, அவன் என் பார்
 வைக்குப் பிரியமானவன், ஆதலால் அவனைஎனக்
 குக்கொள்ளவேண்டுமென்றான்.—அவன்பெலஸ்த
 னியரைவிரோதிக் வகைதேடும் வண்ணம் யெ
 கோவாவினுலிப்படி நடந்ததென்பது அவன்
 பிதாமாதாவுக்குவிளங்கவில்லை: அக்காலத்திலே
 பெலஸ்தியர் இஸ்ரவேலரை அரசாண்டார்கள்.
 வழிமேலான அவனுடையபிதாமாதாவும் திம்
 னாத்துக்குப் போகப்பறப்பட்டார்கள்; திம்னாத்
 தரின் திராட்சதோட்டங்கள் வரைக்குஞ்சென்
 றபொழுது, கர்ச்சிக்கிற பாலசிக்கம் அவனுக்கெ
 திராக வந்தது.—உடனே யெகோவாவின் ஆ
 விவலமையோடும் அவன் மேலிறங்கினதினால்,
 அவன் தன் கையிலொன்றுமில்லாகிருந்தும், அ
 தை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழிப்பதுபோலக்
 கிழித்துப்போட்டான்: தான் செய்ததை அவன்
 தன் பிதாமாதாவுக்குத் தெரிவியாமல்,—போய், ஸ்
 திரியுடன் சம்பாஷனை பண்ணினான்; அவன்
 வழிமேலானுக்கு மிகவும் பிரியமாயிருந்தான்.
 சிலநாட்களுக்குப்பின் அவன் அவனைவிவாகம்
 பண்ணும்படி திரும்பிப்போகையில், சிலகத்தின்
 உடலைப்பார்க்கும்படிக்கு வழியைவிட்டுச் சா
 ய்ந்து சிலகத்தின் உடலுக்குள்ளேதேனீக்கட்ட
 முந்தேனுமிருக்கக்கண்டு,—அதைத்தன்கைகளி
 னாலெடுத்துப்புசித்துக்கொண்டு நடந்து, தன் பி
 தாமாதாவினிடத்தில்வந்து, அவர்களுக்குக்கொ
 டத்தான், அவர்களுக்கும் புசித்தார்கள்: தான்சிலகத்
 தின் உடலில் அந்தத்தேனை யெடுத்ததை அவர்
 களுக்குத் தெரிவிக்கவில்லை.
 அவனுடைய பிதா அந்தஸ்திரியிருக்கிற ஸ்தா
 னத்துக்குப்போனபொழுது, வழிமேலான வாலி
 பர்செய்துவருகிறபிரகாரம் அங்கே ஒரு விருந்து
 செய்தான்.—அவர்கள் அவனைப் பார்த்தபொழு
 து, முப்பது தோழரைக்கொண்டு வந்து அவனோ
 டிருக்கவிட்டார்கள்.

(ய) ஆதி.கஉ.உக. ஏசா.க.க. (ய) ஆதி.க.யக.உய. (உ) லேவி.க.உச. க.நானா.உக.யக. எசேக்.க.உஅ. மத்.
 யெ.க. (உ) ஆதி.க.உஉ. (உ) ஆதி.கஉ.கய. யாத.கக.உய. உபா.௫.உச. ஆதி.க.உஉ. (உ) எபி.யக.கஉ. க.சாமு.
 க.யக. லூக்.க.அய. லூக்.உ.௫உ. (உ) ஆதி.க.ய. க.சாமு.யக.க. மத்.ச.க. ஆதி.ய.ய.ய. யோச.ய.௫.க.க. ஆதி.
 ய.ய.ய.க.—(ஸ. ஆதி. க.) ஆதி.க.ய.ய.க. யோச.ய.௫.ய. ஆதி.க.ச.உ. (உ) ஆதி.உக.உச. ஆதி.க.ச.ச. (க) ஆதி.உச.
 க.ச. ஆதி.க.ச.ய. யாத.க.ச.ய.க. உபா.எ.க. (ச) யோச.ய.க.உய. க.இரா.ய.உ.ய.௫. உஇரா.க.க.க. ஆதி.ய.க.க.
 உபா.உ.அ.ச.அ. (க) ஆதி.க.ய. ஆதி.ய.க.உ.௫. க.சாமு.யக.க.

வெ பின்புஷிம்போன் அவர்களைநோக்கி, ஒருவி
 கெதையை உங்களுக்குச்சொல்லுகிறேன்: அதை
 நீங்கள் விருந்திருக்கிற ஏழுநாள்களுக்குள்ளே அ
 திருந்து எனக்கு விடுவித்தால், நான் முப்பது மெல்
 விய புடவைகளையும், முப்பது மாற்றுவஸ்திரங்
 வெ களையும் கொடுப்பேன்:—எனக்கு விடுவிக்கமாட்
 டாதிருந்தால், நீங்கள் எனக்கு முப்பதுமெல்விய
 புடவைகளையும், முப்பது மாற்றுவஸ்திரங்
 களையும் கொடுக்கவேண்டுமென்றான். அதற்கவர்
 கள் உன் விடுகதையைச்சொல்லு, நாங்கள் அ
 யசு கதைக்கேட்போமென்றார்கள்.—அப்பொழுது அ
 வன் பட்சித்துப்போகிறதிலிருந்து போசன
 மும், பலத்திருக்கிறதிலிருந்து மதாரமும் புறப்
 பட்டன வென்றான். அந்தவிடுகதையை அவர்
 கள் மூன்று நாள்வரையும் விடுவிக்கக்கூடாதிருந்
 தெ தார்க்கள்.—ஏழாம் நாளில் அவர்கள் ஷிம்போ
 னுடையமனைவியைநோக்கி, உன்புருஷன் அந்
 தவிடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படி நீ
 அவனை வசப்படுத்து, இல்லாதிருந்தால், நாங்
 கள் உன்னையும் உன்பிதாவின் வீட்டையும் அக்
 கினியினால் எரித்துப்போடுவோம்; எங்களுக்
 குரியவைகளை அபகரித்துக்கொள்வதற்காக எங்
 வெ களை அழைத்தீர்களல்லவாவென்றார்கள்;—அப்
 பொழுது ஷிம்போனுடையமனைவி அவனுக்கு
 முன்பாக அழுது, அவனைநோக்கி, நீ என்மேல்
 விருப்பமாயிராமல் என்னைவெறுக்கிறாய்: என்
 சனங்களுக்கு ஒருவிடுகதையைச் சொன்னாய்,
 அதையெனக்கு விடுவிக்கவில்லையெயென்றான்.
 அதற்கவன் அவனைநோக்கி, கேள், அதை நான்
 என்பிதா மாதாவுக்கும் விடுவிக்கவில்லை, உனக்
 வெ கதைவிடுவிப்பேனெனவென்றான்.—அவர்கள் வி
 ருந்துண்கிற ஏழுநாளும் அவனுக்கு முன்பாக
 அழுதுகொண்டிருந்தான்: ஏழாம்நாளில் அவ
 னவனைமிகவும் நெருக்கிப்படியினாலே, அவன்
 அதை அவனைக்கு விடுவித்தான்: அப்பொழுது
 அவன் தன்சனங்களுக்கு அந்த விடுகதையைவி
 தெ விடுத்தான்.—ஏழாம்நாளிலே குரியன்அஸ்தமிப்
 பதற்குமுன்னே அந்த ஊரார் அவனைநோக்கி,
 தேனிலுமதிக மதாரமானதென்ன; சிங்கத்திலும
 திகபலமானதென்ன வென்றார்கள். அவன் அ
 வர்களைநோக்கி, நீங்கள் என்கடாரியால் உழாதி
 ருந்தீர்களானால், என்னுடைய விடுகதையை அ
 திருந்துகொள்ளமாட்டீர்களென்றான்.

வெ பின்பு யெகோவாவின்ஆவி அவன்மேல்
 வர,அவ்விடிலோனுக்குப்போய்,அவ்வூராரில்முப்
 பதுபேரைக்கொண்டு, அவர்களுடைய வஸ்தி
 ரங்களைக்கொண்டெவந்து, விடுகதையை விடுவித்
 தவர்களுக்கு அந்தமாற்றுவஸ்திரங்களைக் கொ
 டித்துவிட்டி; கோபம்மூலத் தன்பிதாவின் வீட்
 தெ யெக்குப்போனான்.—ஷிம்போனுடைய மனைவி
 அவனோடே கூட இருந்த தோழரிவொருவனுக்
 குக் கொடுக்கப்பட்டான்.

யு. அதிகாரம்.

க. ஷிம்போன் தன் ஸ்திரியிடம்போகாதபடி ம
 றுத்தல்: கூ. வெளியிலுள்ள விளைவைத்தகித்
 தல்: ச. அவன் ஸ்திரியும் அவள் பிதாவுந்
 தகிக்கப்படல்: எ. ஷிம்போன் அநேகசனங்க
 ளைக்கொலைசெய்தல்: க. அவன் பூதேயசனங்
 களால் கட்டுண்டு ஒப்பிக்கப்படல்: யசு. கழு
 தையின் எலும்பினால் ஆயிரஞ்சனங்களைக்கொ
 லைசெய்தல்: யு. தாகத்தைத்தீர்க்கச்சலத்தைக்
 கண்டடைதல்.

ஷிம்போன் கோதுமை அறுக்கிறகாலத்தில் ஒரு
 கரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு
 தன் மனைவியைக் காணும்படிபோய், நான் அ
 றைக்குள்ளிருக்கிற என் மனைவியினிடத்திற்
 பிர வேசிக்கவேணுமென்றான். அதற்கு அவளுடைய
 யபிதா இடங்கொடுக்கவில்லை,—அவள் பிதா நீ
 அவனையிகவும் பகைத்துவிட்டாயென்று நான்
 எண்ணி, அவனை உன் தோழனுக்குக்கொடுத்
 தேன். அவளுடையதங்கை அவளிலும் அதிக
 அழகுள்ளவனல்லவா; இவள் அவளுக்கு ஈடாக
 உன்னோடேயிருக்கட்டுமென்றான்.

அப்பொழுது ஷிம்போன் அவர்களைக்குறித்
 கூ து நான் பெலிஸ்தியருக்குத்தீங்குசெய்தாலும்,
 என்மேற் குற்றமில்லையென்றுசொல்லி,—புறப்
 ச பட்டுப்போய், முந்தாறுநகிகளைப்பிடித்து, பந்
 தங்களைஎடுத்து,வாலோடேவால்சேர்த்து, இரண்
 வெவால்களின்நடுவே ஒவ்வொருபந்தத்தைவைத்
 தெ தக்கட்டி,—பந்தங்களைக்கொளுத்தி, அவைகளைப்
 தெ பெலிஸ்தியருடைய நிலத்தின்பயிரில் ஒடவிட்
 தெ, அரிக்கட்டுகளையும், திராட்சத்தோட்டங்களை
 யும், சேதவிருட்சத்தோப்புக்களையும் சுட்டெரித்
 தான்.

இப்படிச்செய்தவன்யாவென்று பெலிஸ்தி
 க யர் விசாரித்தபொழுது, திம்னாத்தானுடையமரு
 மகனாகிய ஷிம்போன், தன் மனைவியை அவன்
 தோழனுக்குக் கொடுத்துவிட்டபடியால் இப்ப
 டிச்செய்தானென்றார்கள். அதற்காகப்பெலிஸ்தி
 யார்போய் அவனையும், அவளுடைய பிதாவையும்
 அக்கினியினுள்சுட்டுப்போட்டார்கள்.

அப்பொழுது ஷிம்போன் அவர்களைநோக்கி,
 எ நீங்கள் இப்படிச்செய்தும், நான் இன்னும் உங்
 கனிடத்திற் பழிவாங்காதிருந்தால் இளைப்பாற
 மாட்டேனென்றுசொல்லி,—அவர்கள் தொடை
 தெ களையும், இடுப்புக்களையும் முறித்து, மகா சங்கார
 மாக அவர்களைச் சங்கரித்து, பின்புபோய் ஈத்தா
 முரின் கண்மலையின்மேலேவாசம்பண்ணினான்.

அப்பொழுது பெலிஸ்தியச் போய் பூதாலிலே
 கூ பாளயபிறங்கி, இலேகியென்னும் வெளியிலே
 தெ பரவியிருந்தார்கள்.—பூதா சனங்கள் அவர்களை
 தெ நோக்கி, நீங்கள்எங்களுக்குவிரோதமாய்வந்ததே
 தெ தென்றுகேட்க; அவர்கள், ஷிம்போன் எங்களுக்குச்
 குச்செய்ததுபோலநாங்களும் அவனுக்குச்செய்

(வெ) க. இரா. யு. க. எசேசு. யெ. உ. லாக். யசு. ஏ. ஆதி. உ. க. உ. ஏ. ஆதி. ச. கு. உ. உ. இரா. கு. உ. உ. (யு) அதி. யு. க. கு. அதி. யு. க. (யசு) அதி. யு. க. யு. (யு) அதி. க. யு. (உய) அதி. யு. க. உ. யோவா. கூ. உ. க. —(யு) அதி. உ. அதி. யசு. உ. யு. (சு) அதி. யசு. யு. (க) வச. யு. க.

யும்படி அவனைக்கட்ட வந்திருக்கிறோமென்றார்
 ஓக கன்.—அப்பொழுது யூதா சனங்களில்மூவாயிரம்
 பேர் ஈத்தாழாரின் கன்மலையின்மேலேபோய்
 வழிமேலேநோக்கி, பெலிஸ்தியர் நம்மை அரசா
 சாளுகிறவர்களென்று உணக்குத்தெரியாதா; ஏன்
 எங்களுக்கு இப்படிச்செய்தாயென்றுசொன்னார்
 கன்: அதற்கவன் அவர்கள் எனக்குச்செய்தது
 போல், நானும் அவர்களுக்குச் செய்தேனென்
 ஓஉ ருன்.—அவர்கள், நாங்கள் உன்னைக்கட்டிப்பெ
 லிஸ்தியருடையகையில் ஒப்பிக்கும்படி வந்தோ
 மென்றார்கள். அதற்கு வழிமேலேநோக்கிவந்தோ
 மெல் விழமாட்டோமென்று எனக்காணையிடுங்
 ஓக கன்என்றான்.—அவர்கள் அவனைநோக்கி,நாங்கள்
 உன்னைக்கட்டி அவர்களுடைய கையிலொப்
 பிப்போமேயல்லாமல், உன்னைக் கொன்றுபோ
 டமாட்டோமென்றுசொல்லி, இரண்டு புதுக்க
 யிறுகளால் அவனைக்கட்டிக் கன்மலையிலிருந்து
 கொண்டுபோனார்கள்.

ஓச அவன் இலேகிவரைக்கும்வந்துசேருகையில்,
 பெலிஸ்தியர் அவனுக்குவிரோதமாக ஆரவாரம்
 பண்ணினார்கள்: அப்பொழுது யெகோவா
 வின் ஆவிவலியொழியாமல் அவன்மேல்வர, அவ
 ன்கைப்புயங்கனிலே கட்டப்பட்டகயிறுகள்
 நெருப்புப்பட்ட தூல்களைப்போலாகி, அவனு
 ஓடு டைய கைகளைவிட்டு அறுந்துபோயின.—உட
 னே அவன் ஒரு கழுதையின் பச்சைத்தாடை
 எலும்பைக்கண்டு, தன் கையைநீட்டி அதை
 யெடுத்தது, அதினால் ஆயிரம்பேரைக்கொன்று
 ஓக போட்டான்.—பின்பு வழிமேலேநோக்கி, கழுதையின்
 தாடை எலும்பினுடைய குவியல்மேற்குவியலாகக்
 கிடக்கிறார்கள்: கழுதையின்தாடைஎலும்பினால்
 ஓஎ ஆயிரம்பேரைக் கொன்றேனெனென்றான்.—அவ
 னிப்படிச்சொல்லிமுடித்தபின்பு, தன் கையிலி
 ருந்த தாடையெலும்பை எறிந்துபோட்டுஅவ்வி
 டத்துக்குராமாதிலேகியென்றுபேரிட்டான்.

ஓஅ பின்பு அவன் மிருந்த தாகத்தையடைந்து,
 யெகோவாவை நோக்கி ஒலமிட்டி, நீர் அடி
 யேன்கையினால் இந்தப்பெரிய இரட்சிப்பைத்
 தந்தீரே, இப்பொழுது நான் தாகத்தாலிறந்து
 போகலாமா; விருத்தசேதன மில்லாதவர்களு
 ஓக டையகைக்குஅகப்படலாமாவென்றான்.—அப்
 பொழுது தேவன் இலேகியிலுள்ள பன்னத
 பைப் பிளக்கப்பண்ணினார். அதிலிருந்து தண்
 னீர் ஓடிவந்தது; அதை அவன் குடித்தபின்பு
 அவனுடைய ஆவி திரும்பிவர, அவன் உற்சா
 கம்பெற்றான்: அதனால் அவன் அதற்கு ஒலமிட்
 டவனுடையநீருற்றென்றுபெயரிட்டான்; அது
 இந்நான்வரைக்கும் இலேகியிலிருக்கின்றது.—

ஓஉ அவன் பெலிஸ்தியருடைய காலத்தில் இருபது
 வருஷம் இலரவேலை நியாயம்விசாரித்தான்.

ஓக. அதிகாரம்.

க. வழிமேலேநோக்கி காசாவிலேசெல்லல்: ச. அவன்
 (ஓக) அதி.ஓச.ச. (ஓச) அதி.க.ஓ. (ஓடு) அதி.க.க.க. லேலி.உச.அ. யோச.உக.ஓ. (ஓஅ) சங்.க.எ. (ஓக) ஆதி.
 சடு.உஎ. ஏசா.ச.ஓ.உக. சங்.க.ச.க. (உஓ) அதி.ஓக.க.—(ஓக. அதி. உ.) கசாமு.உக.உச. அப்.க.உச. (ஓ) அதி.
 ஓச.ஓடு. நீதி.உ.ஓக.—ஓக.

நேசித்த திலீலான் அவன்வல்லமையின் விசே
 ஷத்தையறிய வகைதேடல். அவனைத்தெரி
 வியாமல்விடுதல்: ஓடு. மறைபொருளைவெளிப்
 படுத்தினதினால் பெலக்கேடடைதல்: உச. சி
 றைச்சாலையலைக்கப்படல்: பெலிஸ்தியரு
 டின் மரணமடைதல்.

பின்பு வழிமேலேநோக்கி காசாவுக்குப்போய்,அங்கே
 ஒரு வேசியைக்கண்டு, அவளிடத்தில் பிரவே
 சித்தான்.—அப்பொழுது வழிமேலேநோக்கி இங்கே
 வந்திருக்கிறுனென்று காசாருக்குத் தெரிவிக்கப்
 பட்டது. அவர்கள்சுற்றிவந்து, இராமுமுலாம்
 நகரவாசலில் அவனுக்குப்பதிவிருந்து;காம்விடி
 யற்காலமளவும் எதிர்பார்த்து அவனைக்கொன்று
 போடலாமென்றுசொல்லிக்கொண்டு,இராமுமு
 வதும் அமைந்திருந்தார்கள்.—வழிமேலேநோக்கி
 தசாமம்வரைக்கும் படுத்திருந்து, அத்தசாமத்தில்
 எழுந்து, நகரவாசலின் கதவுகளையும் அதின் இ
 ரண்டு நிலைகளையும் தாமோடேபேர்த்துத் தன்
 தோள்களின்மேற்சமந்து, எப்போதுக்கெதிர்ப்பு
 மத்திலுள்ள மலையின்மேற்கொண்டுபோனான்.

அதற்குப்பின்புஅவன், சோரெக்கூற்றங்கரை
 யிலிருந்த திலீலானென்றுபெயருள்ள ஒருஸ்திரி
 யை நேசித்திருந்தான்.—அப்பொழுது பெலிஸ்தி
 யருடைய பிரபுகள் அவளிடத்திற்போய், நீ அ
 வனைவசியப்படுத்தி, அவனுடைய மகாபெலம்
 இன்னதினாலுண்டாயிருக்கிறதென்றும், நாங்
 கள் இன்ன இன்னவகையினால் அவனை மேற்
 கொண்டு, அவனைக்கட்டிக்கீழ்ப்படுத்திக்கொள்
 ளலாமென்றும் அறிந்து எங்களுக்குச்சொல்லு;
 அப்பொழுதுநாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்
 தொருநூறு வெள்ளிக்காசு உணக்குத் தருவோ
 மென்றார்கள்.—திலீலான் வழிமேலேநோக்கி,
 உன்னுடைய மகாபெலம் எதினாலுண்டாயிருக்
 கின்றது, நீ கீழ்ப்பெலம்வண்ணம் எதினாலேகட்
 டப்படலாம்; அதைத்தயவுசெய்துஎனக்குச்சொ
 ல்ல வேண்டுமென்றான்.—வழிமேலேநோக்கி அவனை
 நோக்கி, உலராமற்பச்சையாயிருக்கிற ஏழுநார்க்
 கயிறுகளால் என்னைக்கட்டினால் கான்பெலமீ
 னமடைந்து, மற்றமனிதனைப்போலாவேனென்
 னான்.—பின்பு பெலிஸ்தியருடைய பிரபுகள் உ
 ஓஅ லராமற் பச்சையாயிருக்கிற ஏழுநார்க்கயிறுக
 ளை அவளுக்குக்கொண்டுவந்துக்கொடுத்தார்கள்,
 அவைகளால் அவன் அவனைக்கட்டினான்.—ஒரு
 அறையிற்சிலர் பதிவிருக்க, அவன் வழிமேலே
 நோக்கி, பெலிஸ்தியர் உன்மேல் வருகிறார்களென்
 னென்றான். உடனே அவன் ஒரு சணல்நூற்
 புரி நெருப்பை மோந்தமாதிரித்தில் அறுந்து
 போவதுபோல அந்த நார்க்கயிறுகளை அறுத்துப்
 போட்டான். அவனுடைய வலிமைதெரியவில்
 லை.—அப்பொழுதுதிலீலான் வழிமேலேநோக்கி
 ஓ க, நீ என்னைவருசித்து, எனக்குப்பொய்சொன்
 னும்: இப்பொழுது நீ எதினாலேகட்டப்படலா

ஓக கன்என்றான்.—அவர்கள் அவனைநோக்கி,நாங்கள்
 உன்னைக்கட்டி அவர்களுடைய கையிலொப்
 பிப்போமேயல்லாமல், உன்னைக் கொன்றுபோ
 டமாட்டோமென்றுசொல்லி, இரண்டு புதுக்க
 யிறுகளால் அவனைக்கட்டிக் கன்மலையிலிருந்து
 கொண்டுபோனார்கள்.

ஓச அவன் இலேகிவரைக்கும்வந்துசேருகையில்,
 பெலிஸ்தியர் அவனுக்குவிரோதமாக ஆரவாரம்
 பண்ணினார்கள்: அப்பொழுது யெகோவா
 வின் ஆவிவலியொழியாமல் அவன்மேல்வர, அவ
 ன்கைப்புயங்கனிலே கட்டப்பட்டகயிறுகள்
 நெருப்புப்பட்ட தூல்களைப்போலாகி, அவனு
 ஓடு டைய கைகளைவிட்டு அறுந்துபோயின.—உட
 னே அவன் ஒரு கழுதையின் பச்சைத்தாடை
 எலும்பைக்கண்டு, தன் கையைநீட்டி அதை
 யெடுத்தது, அதினால் ஆயிரம்பேரைக்கொன்று
 ஓக போட்டான்.—பின்பு வழிமேலேநோக்கி, கழுதையின்
 தாடை எலும்பினுடைய குவியல்மேற்குவியலாகக்
 கிடக்கிறார்கள்: கழுதையின்தாடைஎலும்பினால்
 ஓஎ ஆயிரம்பேரைக் கொன்றேனெனென்றான்.—அவ
 னிப்படிச்சொல்லிமுடித்தபின்பு, தன் கையிலி
 ருந்த தாடையெலும்பை எறிந்துபோட்டுஅவ்வி
 டத்துக்குராமாதிலேகியென்றுபேரிட்டான்.

16 மென்றுசொல்லவேண்டுமென்றான்.—அதற்கவன் யாதொரு வேலையிலும் பழகாமலிருக்கிற புதுக் கயிறுகளால் எண்ணெண்ணாக்கக்கட்டினால், நான் பெலவீனமடைந்து, மற்றமனிதனைப்போலாவே 16 உனென்றான்.—பின்பு தில்லான் புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளை அவனைக்கட்டி, வழிவெளியே, பெலிஸ்தியர் உன்மேல் வருகிறார்களென்றான். பதிவுகாரர் அறையிலிருந்தார்கள். அவன் தன்புயங்கிலிருந்த கயிறுகளை நூலைப்போல அ 16 உறுத்துப்போட்டான்.—பின்பு தில்லான் வழிவெளியே போகக்கூடுமென்று எனக்குச் சொல்லவேண்டுமென்றான். அதற்கவன் நீஎன்தலைமயிரில் ஏழு சடைகளை நூற்பாவுடன் பின்னிலால் ஆகுமென் 16 டுருள்.—அப்படியே அவன் அவைகளைப்பின்பிணி, ஒரு முனையடித்துவிட்டு, பின்பு வழிவெளியே பெலிஸ்தியர் உன்மேல் வருகிறார்களென்று சொன்னான். அவன் நித்திரைவிட்டெழுந்து, மு 16 னையையும் நெசவையுந் தறிமரத்தையுங்கூடப் பிடுங்கிப்போனான்.

17 அப்பொழுது அவன் அவனைநோக்கி, உன்ம 16 னம்என்னிடத்திலில்லாதிருக்க, நான் உன்னைநே சிக்கிறேனென்று நீஎப்படிச்சொல்லுகிறாய்; இந் 16 தழுண்டிதரமும்என்னைவள்கித்தாய், உன்னுடைய மகாவலிமை எதினால் உண்டாயிருக்கிறதென் 16 டு, இன்னுமெனக்குச் சொன்னாயில்லையே என் 16 டுருள்.—இப்படிப்பட்ட வார்த்தைகளினால் அவ 16 ன்களோடும் அவனைநெருக்கி அலட்டிவந்த படியால், அவன் சாவதற்கு மனக்கிலேசப்பட்ட 16 டு.—தன்னிருதயம் முழுவதையும் அவளுக்கு வெளிப்படுத்தி, அவனைநோக்கி, நான் என்மா 16 தாவின்சரூப்பத்திலே தோன்றியதுமுதல் தேவ 16 னுக்கு நசீயுயிருக்கிற படியினாலே, செளர 16 கன்கத்திஎன்தலையின்மேற்படவில்லை: என்னை 16 டுரைக்கப்பட்டால், என்பெலன் என்னைவிட் 16 டுப்போய்விடும், நான்உபலவீனமடைந்துமற்றம் 16 டுனிதனைப்போலாவெனென்றான்.—அவன் தன்னி 16 ருதயம் முழுவதையும் தனக்குவெளிப்படுத்தின 16 தைத்தில்லான் அறிந்து, பெலிஸ்தியருடைய பிர 16 யுகளுக்கு ஆளனுப்பி, அவன் தன்னிருதயம்மு 16 ழுவதையும் எனக்கு வெளிப்படுத்தினான்; ஆத 16 லால் இன்னுமொருதரம் வாருங்கென்றுசொல் 16 லுவித்தான். அப்பொழுது பெலிஸ்தியருடைய பிர 16 யுகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எ 16 டுத்துக்கொண்டு அவளிடத்துக்குப்போனார்கள்.— 16 அவன் அவனைத்தன்மடியில் நித்திரைசெய்யப் 16 பண்ணி, ஒருவனை அழைத்து, அவனுடைய தலை 16 மயிரின் ஏழுசடைகையுஞ் சிரைப்பித்து; அவ 16 னைச் சிறுமைப்படுத்ததொடங்கினான், அவனு 16 டையபெலம் அவனைவிட்டுநீங்கிப்போயிற்று.— 16 டு அப்பொழுது அவன் வழிவெளியே பெலிஸ்தியர்

உன்மேல் வருகிறார்களென்றுசொல்ல; அவன் 16 நித்திரைவிட்டெடுத்தளிந்து, யெகோவா தன் 16 னைவிட்டுவிலகினதையறியாமல், நான் எப்பொ 16 முதும்போலப்பறப்பட்டு என்னை விடுதலையாக 16 கிக்கொள்ளவேனென்று சொன்னான்.

பெலிஸ்தியர் அவனைப்பிடித்து, அவனுடைய உக 16 கண்களைத்தோண்டி, அவனைக் காசாவுக்குக்கொ 16 ண்டுபோய், அவனுக்கு இரண்டு பித்தளை விலங் 16 கிட்டு; சிறைச்சாலையில் மாவரைத்துக்கொண்டி 16 ருக்கவைத்தார்கள்.—அவனுடைய தலைமயிர் சி 16 உஉ 16 ரைக்கப்பட்டபின்பு திரும்பவும் முனைக்கத்தொ 16 டங்கிற்று.—பெலிஸ்தியருடைய பிரயுகள், நம் 16 மு 16 டைய தேவனாகிய தாகோன் நம்முடைய ப 16 கைகளுகிய வழிவெளியே நமதுகையிலொப் 16 பித்தாரென்றுசொல்லி, அந்தத் தேவனுக்கொரு 16 பெரிய பலிசெழுத்தி, சந்தோஷக்கொண்டா 16 மும்படி எகமாய்க்கூடினார்கள்.—சனங்களும் அ 16 உச 16 வனைக்கண்டபொழுது, நம்முடையதேசத்தைப் 16 பாழாக்கி, நம்மில் அநேகரைக்கொன்ற நம்மு 16 டைய பகைகளை, நம்முடைய தேவன் நமது 16 கையிலொப்பித்தாரேயென்று சொல்லிக்கொண் 16 டு, அந்தத்தேவனைப் புகழ்ந்தார்கள்.—இப்படி 16 டு 16 அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிறபொழுது, ந 16 மக்குமுன்பாக விளையாமும்படிக்கு வழிவெள 16 யை அழைத்துக்கொண்டொருங்கெனென்றார்கள்: 16 அப்படியே வழிவெளியே சென்ற சாலையிலிருந் 16 து கொண்டுவந்தார்கள்; அவர்களுக்குமுன்பாக 16 விளையாடினான்: அவனைத்தனக்கு இடை 16 யேநிறுத்தினார்கள்.—அப்பொழுது வழிவெளியே 16 உக 16 தனக்குக்கைகொடுத்து நின்ற வாலிபனிடத்தில், 16 வீட்டைத்தாங்கியிருக்கிற தூண்களிலே நான் 16 சாய்ந்துகொள்ளுகிறதற்கு, நான் அவைகளைத் 16 தொடும்படிசெய் என்றான்.—அந்த வீடு புருஷர் 16 உஎ 16 களாலும் ஸ்திரிகளாலும் நிறைந்திருந்தது; அவ் 16 கே பெலிஸ்தியருடைய பிரயுகள் சமஸ்தரும், 16 வீட்டின்மேல் ஸ்திரி புருஷர்கள் ஏறக்குறைய 16 மூவாயிரம்பேரும் வழிவெளியே விளையாடுகி 16 ருதைப்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.—அப்பொழுது 16 உஅ 16 து வழிவெளியே யெகோவாவைநோக்கி ஓல 16 மிட்டு; ஆ! தேவனே, யெகோவாவே, நான் 16 என்இரண்டுகண்கள்நிமித்தம் உடனேபெலிஸ்தி 16 யரிடத்திலப்பழிவாங்கும்படிக்கு, நீர் இந்த ஒருதர 16 மாத்திரம் என்னை நினைந்து, பெலிஸ்தியரு 16 ளும்; என் தேவனேயென்றுவண்ணப்பம்பண் 16 ணி.—அந்தவீட்டுக்குநிலையும், அதைத்தாங்குகின் 16 உக 16 றவைகளுமாயிருந்த அவ்விரண்டி நடுத்தன்கை 16 களில் ஒன்றைத்தன்வலதுகையினாலும், மற்றதைத் 16 தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,— 16 என் சீவன் பெலிஸ்தியரோடே போகக்கடவ நய 16 தென்றுசொல்லி, அந்தத் தூண்களை வலிமையு 16 டன்சாய்க்க; அந்தவீடு அதிலிருந்தபிரயுகள்மே 16 ளும் சமஸ்தசனங்கள்மேலும்விழுந்தது. இப்படி

(16) அதி.யசு.யசு. (17) மீகா.எ.இ. எண்.சு.இ. அதி.யசு.இ. (யசு) நீதி.எ.உ.உ.உசு. (உய) எண்.யசு.சு.உ.சு. யசு.எ.யசு. க.சாமு.யசு.யசு. உ.நாசா.யசு.உ. (உச) தாளி.இ.ச. (உரு) அதி.க.உ.எ. (உஎ) உபா.உ.அ. (உஅ) எரே.யசு.யசு.

அவன்சாகையிற்கொன்றவர்கள், அவனுயிரோடிருக்கையிற்கொன்றவர்களிலுமதிகமாயிருந்தார்கள்.-பின்பு அவனுடையசகோதரரும், அவனுடையபிதாவமிசத்தார் சமஸ்தரும்போய், அவனை யெடுத்தெனினும், சோராவுக்கும் எடுத்தாவுலுக்கும்இடை யிலுள்ள அவனுடைய பிதாவாகிய மனோவாவின் மயானஸ்தானத்தில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இலரவேலரை இருபதுவருஷம் நியாயம்விசாரித்தான்.

௨௮. அதிகாரம்.

க. மீகா வெள்ளியைத் திருடிக்கொண்டு விக்கிரகத்தையுண்டாக்கல்: எ. விக்கிரகத்தைச் சேவிக்கும்படி ஒருஆசாரியன் ஏற்படுத்தப்பட்டல். எப்ராயீயின் மலையிலே மீகாவென்று பெயர் கொண்ட ஒருமனிதருந்தான்.-அவன் தன்மாதாவைநோக்கி, உன்னிடத்தில் ஆயிரத்தொருதூறுவெள்ளிக்காசுகளவுபோய்நிறே, அதைக்குறித்து என்காதுகண்டேக நீசுபித்தாயே, அந்தவெள்ளிக்காசு என்னிடத்திலிருக்கிறது; அவைகளை யெடுத்தவன்நான்தானென்றான். அதற்கவன் மாதா, என்முத்திரனை நீ யெகோவாலினால் ஆசீர்வதிக்கப்படுவாயென்றான்.-அவன் அந்த ஆயிரத்தொருதூறுவெள்ளிக்காசையும், தன் மாதாவிடத்தில் திரும்பவும் கொடுத்தபொழுது, வார்க்கப்பட்டதும், தொழிற்படுத்தப்பட்டதுமான ஒரு விக்கிரகத்தையுண்டெண்ண, என்செயில் இருந்த இந்தவெள்ளியை நான் என்முத்திரனிமித்தம் யெகோவாவுக்கே முழுவதும் நியமித்திருந்தேன்: இப்பொழுது அதை உனக்குத்திரும்பவும் தருகிறேனென்று அவன்சொன்னான்.—அவனந்த வெள்ளியைத்திரும்பவும் தன் மாதாவிடத்திற்கொடுக்க; அவனுடைய தாய் இருதூறுவெள்ளிக்காசையெடுத்துத் தட்டான்செயில் கொடுத்தான், அதினால் அவன் வாற்ப்புக்கு சித்திரமுமான ஒருவிக்கிரகத்தையுண்டெண்ணினான்: அது மீகாவின் வீட்டிலிருந்தது.—மீகா, தன் தேவனுக்கு ஒரு ஆலயமுண்டாக்கி, எபோத்தென்னும் ஒரு வஸ்திரத்தையும், சிறியவிக்கிரகங்களையுஞ்செய்து, தன் முத்திரரிலொருவனைத் தனக்கு ஆசாரியனாகும்படி பிரதிஷ்டைபண்ணினான்.—அக்காலத்தில் இலரவேலருக்கு இராசாவில்லை, அவனவன்செய்த இஷ்டப்படிசெய்து வந்தான். யூதா கோத்திரத்தைச்சேர்ந்த பேதலகேம் உரானும் லேவியனுமான ஒருவாவிபன் அங்கே தங்கியிருந்தான்.-அந்தமனிதன் எங்கேயாகிலுஞ்சஞ்சரிக்கும்படிக்கு யூதாவிலுள்ளபேதலகேமரைவிட்டுப்படிப்பட்டுப்பிரயானஞ்செய்யுங்காலத்தில், எப்ராயீயின் மலையிலுள்ள மீகாவின் வீட்டிற்கேசேர்ந்தான்.—மீகா அவனைநோக்கி, நீ எங்கே

யிருந்துவருகிறாயென்றுகேட்டான்; அதற்கு அவன், நான் யூதாவிலுள்ள பேதலகேமராகாகிய லேவியன், எங்கேயாகிலும்போய்த்தங்கப்போகிறேனென்றான்.-அப்பொழுது மீகா, நீ என்னிடத்திலேயிரு, நீ எனக்குப்பிதாவும் ஆசாரியனுமாயிருக்கவேண்டும், நான் உனக்குவருஷத்திலே பத்துவெள்ளிக்காசையும், மாற்று வஸ்திரங்களையும், ஆகாரத்தையும் தருவேனென்றான். லேவியன் உள்ளேபோனான்.-லேவியன் அவனிடத்திலிருக்கச்சம்மதித்தான்; அந்தவாவிபன் அவனுக்கு அவனுடையபுத்திரரிலொருவனைப்போலிருந்தான்.-மேலும் மீகா அந்தவாவிபனாகிய லேவியனைத்தவனுக்கு ஆசாரியனாகப்பிரதிஷ்டைபண்ணினான்; அவன் மீகாவின் வீட்டிலேயிருந்தான்.-அப்பொழுது மீகா எனக்கொய் லேவியன் ஆசாரியனாகும்படியிலே, யெகோவா எனக்கு நன்மை செய்வாரென்று இப்பொழுது அறிந்திருக்கிறேனென்றான்.

௨௮. அதிகாரம்.

க. சுதந்தரத்தைத்தேடும்படி தான்வமிசத்தார் ஐந்துபேரையனுப்பல்: எ. லாய்ஷை வேவுபார்த்தல்: ௨௮. அறுதூறு சனங்களைக்கூட்டிக்கொண்டு அதை முற்றிக்கைசெய்தல்: ௨௮. வழியிலே மீகாவின் விக்கிரகம் முதலானவைகளைக்களவெடுத்தல்: ௨௮. மீகாவின் வாக்கைக்கேளாமல் லாய்ஷைக்குப்போய் அதை வசப்படுத்தல்: ௨௮. அவ்விடத்தில் விக்கிரகத்தை ஸ்தாபித்தல்.

அக்காலத்தில் இலரவேலருக்கு இராசாவில்லை: தாண்கோத்திரத்தார் தங்களுக்கு இலரவேலின் கோத்திரங்களுக்குள்ளே வரவேண்டிய சுதந்தரம் முழுதும் வராதுபடியால், அங்காட்களில் தாங்கள் வசிக்கும்பொருட்டுத் தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்.—ஆகையால் தேசத்தைச்சோதித்து வேவுபார்த்துவரும்படி தான் சந்தியார் தங்கள் கோத்திரத்தில் ஐந்து வீரரைத் தங்கள் எல்லைகளிலுள்ள சோராவிலும் எடுத்தாவுவிலும் இருந்தழைத்து, நீங்கள்போய்த்தேசத்தைச்சோதித்துப்பார்த்து வாரும்பென்று சொல்லியனுப்ப; அவர்கள் எப்ராயீயின் மலையிலுள்ள மீகாவின் வீடுவரைக்கும்போய் அங்கே இராத்தங்கினார்கள்.—அவர்கள் மீகாவின் வீட்டிலிருக்கையில் லேவியனான வாவிபனுடைய குரலையிடுத்து, அவ்விடத்திற்கு பிரவேசித்து அவனைநோக்கி, உன்னிடங்கே அழைத்துவந்தவன்யாவன்; இவ்விடத்தில் என்னசெய்கிறாய்; உனக்கிங்கேஎன்ன இருக்கிறதென்றுகேட்டார்கள்.—அவன் அவர்களைநோக்கி, இன்ன இன்னப்படி மீகாவெனக்குச் செய்தான், எனக்குச்சம்பனம் குறித்தான், அவனுக்கு ஆசாரியனானெனென்றான்.—அப்பொழுது

(௨௮) அதி. ௨௮. ௨௮.—(௨௮) அதி. ௨. ஆதி. ௨௮. ௨௮. ருத். ௨. ௨௮. லேவி. ௨௮. ௨௮. (௨௮) அதி. ௨. ௨௮. ஆதி. ௨. ௨௮. ௨௮. ஒசி. ௨. ௨௮. யாத். ௨. ௨௮. க. இரா. ௨. ௨௮. (௨) அதி. ௨. ௨௮. அதி. ௨. ௨௮. ௨௮. (௨) யோச. ௨. ௨௮. அதி. ௨. ௨௮. ருத். ௨. ௨௮. மீகா. ௨. ௨௮. மத். ௨. ௨௮. (௨) அதி. ௨. ௨௮. ஆதி. ௨. ௨௮. யோபு. ௨. ௨௮. (௨) வச. ௨. அதி. ௨. ௨௮.—(௨) அதி. ௨. ௨௮. அதி. ௨. ௨௮. யோச. ௨. ௨௮. (௨) அதி. ௨. ௨௮. எண். ௨. ௨௮. யோச. ௨. ௨௮. அதி. ௨. ௨௮. (௨) அதி. ௨. ௨௮. (௨) க. இரா. ௨. ௨௮. வசா. ௨. ௨௮. ஒசி. ௨. ௨௮. அதி. ௨. ௨௮. வச. ௨. ௨௮.

அவர்கள் அவனைநோக்கி, நாங்கள் போரும்வழி அனுக்லமாய்முடியுமோவென்றுநீ தேவனிடத்திற்கேட்டு எங்களுக்கு அறிவிக்கவேண்டுமென்றார்கள்.-அவர்களுக்கு அந்த ஆசாரியன், நீங்கள் போரும்வழி யெகோவாவின் பார்வைக்கு முன்னிருக்கின்றதே, நீங்கள் சமாதானத்தோடே போககொள்ளுள்.

௪ அப்பொழுது அவ்வைந்துமனிதரும் புறப்பட்டு லாய்ஸூக்குச்சென்று, அதில்வசித்திருக்கிற சனங்கள் சீதோனியர் வாழும்வண்ணம் பயமின்றிச் செனக்கியமும் அமைதலுமாயிருக்கிறதையும், அவர்களை அடக்கிக்கொள்வதற்கு அத்தேசத்தில் அநிகாரிகளில்லாமையையும், அவர்கள் ஒருவரோடும்விலகாரியின்றிச் சீதோனியருக்குத்தராமாய் இருக்கிறதையும்கண்டு, -சோராவிலும் எஷ்தாவுலுமுள்ள தங்கள் சகோதாரிடத்திற்குத்திரும்பிவந்தார்கள்: அவர்கள் சகோதரர் அவர்களை என்ன செய்தியென்றுகேட்க, -அவர்கள், நாம் எழுந்து அவர்களை யெதிர்த்துப்பறப்படுவோம் வாருங்கள்: அத்தேசத்தைப்பார்த்தோம், அதுமிகவும் கல்லது: நீங்கள் சும்மாயிருக்கிறீர்களா; தேசத்தைச்சந்தரித்துக்கொள்ளப்போவதற்குத் தாமதமில்லாதிருங்கள்.-நீங்கள் அங்கே செரும்பொழுது அமைதலாயிருக்குஞ் சனங்களிடத்திற்செருவீர்கள், தேசம் விஸ்தரமாயிருக்கின்றது: தேவன் அதை உங்கள் கையிலொப்பித்தார். அதுபூமியில் விளையும் எவ்வத பலன்களும் குறைவின்றியிருக்கும் ஸ்தானமென்றார்கள்.

௫ அப்பொழுது சோராவிலும் எஷ்தாவுலுமுள்ள தான்கோத்திரத்தாரில் அறுதறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய், -

௬ யூதாவிலுள்ளகிரியாத் எயாரிமில்பாளயமிறங்கினார்கள், அதனால் அவ்விடம் இக்காண்வரைக்கும் மகனிதனைன்று சொல்லப்படும்; அது கிரியாத் எயாரிமின் பின்பக்கத்திலேயிருக்கின்றது.-பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்ராயீமலைக்குப்போய் மீகாவின்விடமடும் வந்தார்கள்.

௭ அப்பொழுதுலாய்ஷின் நாட்டை வேவுபார்க்கும்படிபோய்வந்த அவ்வைந்துமனிதரும் தங்கள் சகோதாரரைநோக்கி, இந்தவீடுகளில் எபோத்தென்னும் வஸ்திரமும், சிறியவக்கிரகங்களும் தொழிற்பட்ட வக்கிரகமும், வார்த்தப்பட்ட வக்கிரகமும்மிருப்பது உங்களுக்குத்தெரியுமா; இனி நீங்கள் செய்யவேண்டியதினன்னதென்று சிந்தித்துக்கொள்ளுங்களென்றார்கள்.-அப்பொழுது அவ்விடத்துக்குத்திரும்பி மீகாவின் வீட்டிலிருக்கிற லேவியனான வாலிபனுடைய வீட்டிலேயேயிரவேசித்து அவனைவாழ்த்தினார்கள்.-ஆயுதபாணிகளாகிய தான் சந்ததியார் அறுதறுபேரும் வாசற்பிரவேசஸ்தானத்திலே நின்றார்கள்.-தேசத்

தை வேவுபார்க்கும்படிபோய்வந்த அந்த ஐந்துமனிதர்மத்திரம் உட்பிரவேசித்து, ஆசாரியனும், ஆயுதபாணிகளாகிய அறுதறுபேரும், வாசற்பிரவேசஸ்தானத்திலே நிற்கையில்; தொழிற்பட்ட வக்கிரகத்தையும், எபோத்தையும், சிறுவக்கிரகங்களுக்கும், வார்த்தப்பட்ட வக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.-அவர்கள் மீகாவின் வீட்டிற்குப்பிரவேசித்து, தொழிற்பட்ட வக்கிரகத்தையும், எபோத்தையும், சிறுவக்கிரகங்களையும், வார்த்தப்பட்ட வக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டுவருகிறபொழுது, நீங்கள் என்னசெய்கிறீர்களென்று ஆசாரியன் அவர்களிடத்திற்கேட்டான்.-அதற்கவர்கள் நீ பேசாமல் உன்வாடையிலிருக்கக்கொண்டு எங்கனோடேகூடவந்து எங்களுக்குப்பிதாவும் ஆசாரியனுமாயிரு: நீ ஒருவிடமிக்காரனுக்கு ஆசாரியனாயிருக்கிறதாநல்லதா, இவரவேவின் கோத்திரமாகிய ஒருவமிசத்தாருக்கு ஆசாரியனாயிருக்கிறது கல்லதாவென்றார்கள்.-

அப்பொழுது ஆசாரியன் மனச்சந்தோஷப்பட்ட உயிடு, எபோத்தையும், சிறுவக்கிரகங்களையும், தொழிற்பட்ட வக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, சனங்களுக்குள்ளே புருந்தான்.-பின்பு அவர் உசுகள் திரும்பிப்புறப்பட்டுப்பின்னாகையையும், ஆடுமாடுகளையும், மற்றப்பொருள்களையும் தங்களுக்குமுன்னேபோகப்பண்ணினார்கள்.

அவர்கள்புறப்பட்டு மீகாவின்வீட்டை விட்டு உட்தூரத்திற்குச்சென்றபின்பு மீகாவின்வீட்டுக்கு அயல் வீட்டார்கூடித் தான்சந்தியாரைத்தொடர்ந்து.-அவர்களைப்பார்த்துக்கூப்பிட்டார்கள். அவர்கள் திரும்பிமீகாவைநோக்கி நீயிப்படிச்சனக்கூட்டத்துடன் வரவேண்டியதென்னவென்று கேட்க, -அவன் நான் உண்டாக்கினஎன்னுடைய தெய்வங்களுக்கும், அந்த ஆசாரியனையும்கூட நீங்கள்கொண்டுபோகிறீர்களே இனிஎனக்கென்ன இருக்கிறது: நீ கூப்பிடுகிறகாரியமென்னவென்று நீங்களெனக்கேட்பபடிச் சொல்லலாமென்றான்.-அப்பொழுது தான்சந்தியார் அவனை உடுநோக்கி, இனிஉனக்குரால் எங்களுக்குக்கேட்கப்படலாகாது, கேட்டாற்கோபிகள் உன்மேற்பாய்வார்கள், நீயும் உன்வீட்டாரும் உங்கள் சேவனையிழந்துபோவீர்களென்றார்கள்.-பின்பு தான்சந்தியார் தங்கள்வழியே நடந்துபோனார்கள். மீகா தன்னிலும் அவர்கள் பலவாண்கொண்டு கண்டு தன்வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.-அவர்கள்மீகா உண்டாக்கினதையெடுத்து, அவனுக்கிருந்த ஆசாரியனைக்கூட்டிக்கொண்டுபோய், விசாரமின்றி அமைதியாயிருந்தலாய்ஷ்கரத்தைச் சேர்ந்து, கடக்கதின் வாயினாலே அவர்களைச்சங்கரித்து, நகரத்தை அக்கினியாற் சுட்டார்கள்.-

அது சீதோனுக்குத் தரமானபடியினாலும், அக்கிஉசு

(க) க.இரா.உஉசு. (எ) யோசு.யுகு.சௌ. வச.உஎ.உஅ. (அ) வச.உ. (க) எண்.யுகு.யு. யோசு.உ.உகூ.உசு. க.இரா.உஉசு. (ஐ) வச.எ.உஎ. உபா.அ.க. (யஉ) யோசு.யடு.கயு. அதி.யுகு.உடு. (யக) வச.உ. (யச) க.சாமு.யச.உஅ. அதி.யஎ.டு. (யடு) ஆதி.சுகு.உஎ. க.சாமு.யஎ.உஉ. (யசு) வச.யக. (யஎ) வச.உ.யசு. அதி.யஎ.ச.டு. (யக) யோபு.உக.டு. நீதி.கயு.கஉ. மீகா.எ.யுகு. அதி.யஎ.யு. (உடு) உ.சாமு.யஎ.அ. (உஎ) வச.எ.யு. உபா.கக.உஉ. யோசு.யுகு.சௌ. (உஅ) வச.எ. எண்.யுகு.உக. உ.சாமு.யசு.

யமனிதரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாதபடியினாலும், அவர்களைத் தப்புவிக் ஒருவருமில்லை. அந்நகரம் பேதரேகோப்புக்குச் சமீபமான தாழ்ந்தபூமியிலேயிருந்தது. அவர்கள் அந்த நகரத்தைத்திரும்ப உண்டாக்கி அதில் வசித்தார் ௨௧ கன்.—பூருவத்திலே லாய்ஷென்று பெயர்கொண்டிருந்த அந்நகரத்துக்கு இலரவேலுக்குப்பிறந்த தங்கள் ஆதிபிதாவாகிய தானுடைய நாமத்தின் படியே தானென்று பெயரிட்டார்கள்.

௧௨) மேலும் தாண்சந்தியார் அந்தத்தொழிற்படுத்திய விக்கிரகத்தைத் தங்களுக்காக ஸ்தாபித்துக் கொண்டார்கள்: மனுவேயின் பௌத்திரனும் கொடிகொண்ட புத்திரனுமாகிய யோனாதானும், அவன் புத்திரரும், தேசத்தாரசிறையாகக் கொண்டிப்போகப்பட்ட நான்வரைக்கும் தாண்கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள்.—தேவாலயம் ஐயிலோவில் இருந்தகாலம்முழுவதும் அவர்கள் மீகாவுண்டாக்கின தொழிற்பட்ட விக்கிரகத்தை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஐ.க. அதிகாரம்.

௧. வைப்பாட்டியைக் கொண்டுவரும்படி லேவியன் ஒருவன் பேதல்கேழுக்குப்போனசெய்தியைத் தெரிவித்தல்: ஐ.க. அவன் பயணம் பண்ணுகையில் கிபியாவில்கிழவனுடைய வீட்டில் உபசரிக்கப்படல்: ௨௨. கிபியாவின் சனங்கள் அவன் வைப்பாட்டி மரணம் அடையும் வண்ணம் வலாங்காரஞ் செய்தல்: ௨௩. வைப்பாட்டியின் பிணத்தைப் பன்னிரண்டு துண்டமாகத் துண்டித்து இலரவேலரின் பன்னிரண்டு வமிசத்தாருக்கும் அனுப்பல்.

இலரவேலருக்கு இராசர்வில்லாத அக்காலத்தில் எப்ராயீம் மலைச்சாரலிலே சஞ்சரித்த ஒரு லேவியன் யூதாதேசத்துப் பேதல்கேழாரானாகிய ஒரு ஸ்திரீயைத்தன்னைக்கு வைப்பாட்டியாய்ச் கொண்டிருந்தான்.—அவன் விபசாரஞ்செய்து அவனைவிட்டு யூதாதேசத்துப் பேதல்கேம் ஊரிலிருக்கிற தன்பிதாவின் வீட்டுக்குப்போய், அங்கே ஒரு வருஷமும் நாலுமாதமுயிருந்தான்.—

௧ அவளுடையபுருஷன் அவளுடன் இங்கிதமாய்ப்பேசவும், அவளைத்திரும்ப அழைத்துவரவும், தன்பணிவிடைக்காரனை இரண்டு கழுதைகளுடன் கூட்டிக்கொண்டு புறப்பட்டு அவளிடத்துக்குப்போனான்: அப்பொழுது அவன் அவனைத் தன் பிதாவின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போக, அவளுடையபிதா அவனைக்கண்டுபோய்ச்சந்தித்துச் சந்தோஷப்பட்டான்.—ஸ்திரீயின் பிதாவாகிய அவன்மாமன் அவனைத்தங்கச்சொன்னதினால் மூன்று நாள் அவனோடே தங்கினான்: அங்கே போசனபானம்பண்ணிக்கொண்டெதங்கினார்கள்.—நாலாம் நாள் அதிகாலையில் அவர்கள் எழுந்திருந்தபொழுது, அவன் பிரயாணம்பண்ண ஆ

யத்தப்படுகையில் ஸ்திரீயின் பிதாதன்மருமகனை நோக்கி, திருத்தியாகப் போசனம்பண்ணிப்பின்புபோகலாமென்று சொல்ல,—அவர்களிருவரும் கூடியிருந்து பொசனபானம் பண்ணினார்கள். பின்பு ஸ்திரீயின் பிதா அந்தமனிதனை நோக்கி, நீ தயவுசெய்து உன்னிருதயம் மகிழ்ச்சியடைய இராவிலுயிருவென்றான்.—அந்தமனிதன் புறப்படவெழுந்தபொழுது அவனுடைய மாமன் அவனை வலிந்துவேண்டினபடியினால் அவனன்று ராத்திரியுமங்கிருந்தான்.—ஐந்தாம் நாள் அதிகாலையில் அவன்போகவெழுந்திருந்தபொழுது ஸ்திரீயின் பிதா, இருந்து இளைப்பாற்றன்று சொல்ல, அவர்கள் சாயங்காலமளவுத்தங்கி இருவரும் போசனம்பண்ணினார்கள்.—பின்பு அவனும் அவனுடைய வைப்பாட்டியும் அவனுடைய பணிவிடைக்காரனும் புறப்படவெழுந்தபொழுது, ஸ்திரீயின் பிதாவாகிய அவன்மாமன் அவனை நோக்கி, பொழுதுபடுகின்றது, சாயங்காலமாயிற்று, இங்கே யிராத்தங்குங்கள், மாலைக்காலம் வந்துவிட்டது, சந்தோஷமாய்க்கே யிராத்தங்கி காளைக்குப் பொழுதுவிடிய எழுந்து புறப்பட்டு உன்வாசஸ்தானத்துக்குப் போகலாமென்று சொல்ல,—அந்த மனிதன் அன்றிரவு தங்கப் பிரியமில்லாமல் எழுந்து, சேணம்வைத்து இரண்டு கழுதைகளை இரண்டு தன் வைப்பாட்டியோடும் புறப்பட்டு யெருஷலேமாகிய எழுசுக்கு நேராகவந்தான்.—அவர்கள் எழுசுக்குச் சமீபமாக வருகையில் பொழுதுபட, பணிவிடைக்காரன் தன் நாயனை நோக்கி, நாம் எபூசியரின் இந்தநகரத்திற் பிரவேசித்து இங்கே யிராத்தங்கிப்போகலாமென்றான்.—அதன் பின்பு அவனுடைய நாயன் அவனை நோக்கி, இலரவேல் சந்தியாரல்லாத அந்நியர்களுடைய நகரத்திற் பிரவேசிக்கலாகாது; அப்பாலே கிபியமட்டும் போவாமென்றான்.—மேலும் அவன் தன் பணிவிடைக்காரனை நோக்கி, நாம்கிபியாவிலாவது ராமாவிலாவது இராத்தங்கும்படி அவைகளில் ஒருஸ்தானத்துக்குப்போய்ச் சேர்த்தக்கதாக நடந்துபோவாமென்றான்.—அப்படியே ஐசு அப்பால் நடந்துபோனார்கள்; அவர்கள் பேன்யாயின் நாட்டைச் சேர்ந்த கிபியாவுக்குச் சமீபமாய் வருகையிற் சூரியனவர்களுக்கு அஸ்தமனமாயிற்று.—ஆகையால் கிபியாவில் இராத்தங்கும் படிக்கு அவர்கள் அவ்விடத்திற் பிரவேசித்தார்கள்: அவர்கள் பிரவேசித்தபின் அந்நகரத்திலே இராத்தங்கும்படி தன்னை விட்டுக்கழைத்துக்கொண்டிப்போக ஒருவருமில்லாமையால் வீதியில் இருந்தான்.

பின்பு மாலையில் ஒரு கிழவன் வயல்வெளி ஐசுயில் தன் வேலையை விட்டுவந்தான், அவன் எப்ராயீம் பருவத்தானும் கிபியாவின் பிரவாசியுமானவன்: அவ்வூராரோபேன்யாயினியர்.—அந் பின்பு

(௨௧) யோச. ௩௬. ௪௭. ஆதி. ௩௪. ௩௪. ஆதி. ௨௩. ௧. இரா. ௩௨. ௨௬. ௧௩. (௧௩) ஆதி. ௩௬. ௧. ௧. சா. மு. ௪. ௨௬. ௩. (௧௪) யோச. ௩௩. ௧.—(௩௬. ஆதி. ௧.) ஆதி. ௩௪. ௧. ஆதி. ௩௬. ௨. ஆதி. ௩௪. ௧. (௧௫) ஆதி. ௩௪. ௧. (௩) யோச. ௩௩. ௨. (௩) யோச. ௩௩. ௩. ௧. ஆதி. ௧. ௨. ௨. சா. மு. ௩. ௧. (௩௨) யோச. ௩௩. ௨. (௩௬) யோச. ௩௩. ௨. (௩௬) மத். ௨௩. ௪௬. எபி. ௩௬. ௨. (௩௬) சங். ௩. ௨. ௬.

தக்கிழவன் தன்கண்ணையேறிட்டு நகரவீதியில் அந்தப்பிரயாணக்காரனைக்கண்டு எவ்விடத்துக்குப் போகிறாய், என்கையிருந்து வந்தாயென்று விடி கேட்க.—அவன் இவனைநோக்கி, நான்கன்பூதாவின் ஊராகியபேதலகேயிலிருந்து, நான்விட்டு வந்த எப்பராயம் மலைச்சாரலுக்குப்போகிறேன்; நான் பூதாவிலுள்ள பேதலகேம் மட்டும்போய் வந்தேன்: இப்பொழுது யெகோவாவின்ஆலயத்துக்குப்போகிறேன்; இங்கே ஒருவரும் என்னை விட்டிலே சேர்த்துக்கொள்ளவில்லை.—எங்கள் கழுதைகளுக்கு வைக்கோல்முதலான உணவுகளைருக்கின்றன; எனக்கும், உம்முடைய அடியாளுக்கும், உம்முடைய அடியானேடிருக்கிற பணிவிடைக்காரனுக்கும் அப்பமுற் திராட்சரச உயமுண்டு: ஒருகூறையிலேயென்றான்.—அப்பொழுது அந்தக்கிழவன் உனக்கு நன்மையுண்டாயதாக; உன்சூறையெல்லாம் என்னையடைவதாக; நீதியிலேமாதிரம் இராத்தங்கவேண்டா உகமென்றுசொல்லி;—அவனைத் தன்விட்டுக்கழைத்துக்கொண்டபோய், கழுதைகளுக்குத்தீன்போட்டான்: அவர்கள்பாதசத்தி பண்ணிக்கொண்டு போசனபானம்பண்ணினார்கள்.

உஉ இப்படியவர்கள் மனமகிழ்ச்சியடையும்பொழுது, பீலியாவின் மக்களாகிய அந்த ஊர்மனிதர் அந்தவிட்டைச்சுற்றிக்கொண்டு, தலைவத்தட்டி, விட்டுக்காரனையுள்ளக்கிழவனை அழைத்து, உன்விட்டிலே வந்தமனிதனை நான்களறியும்படி அவனை வெளியேகொண்டுவாவென்றார்கள்.—

உக அப்பொழுதுவிட்டுக்காரனாகிய அந்தமனிதன் அவர்களிடத்தின்போய், அவர்களைநோக்கி, என்சகோதரரே, நீங்களிப்படிச் செய்யவேண்டாம்; இப்படிப்பட்ட தீங்கைச்செய்யாதிருப்பீர்களாக: அந்தமனிதன் என்விட்டுக்குட்பிரவேசித்திருக்கையில், இப்படிப்பட்ட மகிகேட்டைச்செய்யாதிருப்பீர்களாக, கேளுங்கள், கன்னிகையாகிய என்முத்திரியையும், அவனுடையவைப்பாட்டியையும் வெளியேகொண்டுவருவேன்; அவர்களைத்தாழ்ச்சிப்படுத்தலாம், உங்கள் இஷ்டப்படியே அவர்களுக்குச்செய்யுங்கள்: இந்தமனிதனுக்குமாதிரம் இப்படிப்பட்ட மகிகேடான காரியெய்ததைச் செய்யாதிருக்கென்றான்.—அந்த மனிதர்கள் அவனுடைய சொல்லுக்குச் செவிகொடுக்கவில்லை: அப்பொழுது அந்தமனிதன் தன்வைப்பாட்டியைப்பிடித்து, வெளியே அவர்களிடத்திற் கொண்டுவந்துவிட; அவர்கள் அவனைச் சேர்த்து, இராமுழுதும் விடியற்காலம்வரைக்கும் அவனை அமரமானாய்கட்டத்தி; பொழுதுவிடைய அவனைப்போக விட்டுவிட்டார்கள்.—பொழுதுவிடிய அந்தஸ்திரியைக்கறையிலே தன் நாய

னைருக்கிற விட்டுவாசற்படியவரைக்கும்போய், விடியும்மட்டும் அங்கே விழுந்துகிடந்தான்.—அவளுடைய நாயன் அதிகாலையிலெழுந்திருந்து, விட்டுக்கதவைத்திறந்து வெளியே புறப்படுகிறபொழுது, தன்வைப்பாட்டியாகிய ஸ்திரிவிட்டுவாசலுக்குமுன்பாகத் தன்கைகளை வாசற்படியின்மேல் வைத்துக்கொண்டுகிடக்கக்கண்டு,—அவளைநோக்கி, எழுந்திரு போவோமென்றுசொல்ல, அவன் அதற்கு உத்தரஞ்சொல்லவில்லை. அப்பொழுது அந்தமனிதன் அவனைக்கழுதையின்மேலேற்றிக்கொண்டு புறப்பட்டுத்தனது இடத்துக்குப்போனான்;

அவன் தன்விட்டிற் சேர்ந்தவுடனே, ஒருகத்தி உகவை எடுத்து, தன்வைப்பாட்டியைப்பிடித்து, அவளுடைய வலம்புகள் உட்படப்பன்னிரண்டு துண்டமாக்கி, இலரவேலின் எல்லைகொண்டும் அனுப்பினான்.—அப்பொழுது அதைக்கண்டவர் கூலகொல்லாரும், இலரவேல்சந்தியார் எகிப்தில் நின்றபுறப்பட்டநான்முதல் இந்நான்வரைக்கும் இப்படிப்பட்ட காரியஞ்செய்யப்பட்டவுயில்லை காணப்பட்டவுயில்லை: இதைக்குறித்துச் சிந்தித்து ஆலோசனைபண்ணி, தீர்மானஞ் செய்யுங்கென்றுசொல்லிக்கொண்டார்கள்.

உய. அதிகாரம்.

க. லேவியன்செய்யப்பட்ட தீமையைச் சபைக்குத் தெரிவித்தல்: அ. அதைத்தொட்டுச் சபைநிருபணஞ்செய்தல்: உஉ. இலரவேல் வமிசத்தை எதிர்த்து யுத்தஞ்செய்யப் பேன்யாமீன் வமிசத்தார் ஆயத்தப்படுத்தல்: உய. முதல் யுத்தத்திலே இலரவேலரால் இருபத்திராயிருசனங்கள் அதமாதல்: உஉ. இரண்டாம் யுத்தத்தில் அவர்களிற் பதினெண்ணாயிரஞ்சனங்கள் அதமாதல்: உக. மூன்றாம் யுத்தத்தில் பேன்யாமீன் வமிசத்தார் யாவருஞ் சங்கரிக்கப்பட்டல்.

அப்பொழுது தான் நகரத்தொடக்கிப் பேர்க்கேப்பாமட்டுமுள்ள சமஸ்த இலரவேல் சந்தியின் சபையாரும் சிலியத்த நாட்டாருடன் புறப்பட்டு, மிஸ்பேயிலே யெகோவாவின்சந்நிதியில் ஏகாங்கமாய்க்கடினார்கள்.—இலரவேலின் சகலகோத்திரத்தினுள்ள சமஸ்தசனங்களின் அதிபதிகளும், கட்டகத்தைப்பிடிக்கிற நாறு லட்சம் காலாங்களாகிய தேவனுக்குரிய சனங்களின் சபையிலே கடி நின்றார்கள்.—இலரவேல் சந்தியார் மிஸ்பேக்கு வந்திருக்கிறார்களென்று பேன்யாமீன் சந்தியார் கேள்விப்பட்டார்கள். இலரவேல் சந்தியார் இத்தந்திக்குடந்ததெப்படிச் சொல்லுங்கொன்று கேட்டபோது;—கொலைசெய்யப்பட்ட ஸ்திரியின் புருஷனாகிய சலேவியன், நானும் என்வைப்பாட்டியும் பேன்

(யஅ) யோச.யஅ.க. க.சாமு.க.க.எ. வச.யடு. (உய) ஆதி.சக.உக. அதி.க.உக. ஆதி.யக.உ. (உக) ஆதி.உச.கஉ. ஆதி.சக.உச. ஆதி.யஅ.ச. யோவா.யக.டு. (உஉ) ஆதி.யக.ச. அதி.உய.டு. ஒசி.க.க. உபா.யக.யக. ஆதி.யக.டு. ரோ.க.உக.உஎ. (உக) ஆதி.யக.க.எ. உசாமு.யக.யஉ. (உச) ஆதி.யக.அ. ஆதி.க.ச.உ. உபா.உக.யச. (உடு) ஆதி.ச.க. (உஅ) அதி.உய.டு. (உக) அதி.உய.க. க.சாமு.யக.எ. (கய) அதி.உய.எ. நீதி.யக.ய.—(உய) அதி.க. உபா.யக.யஉ. யோச.உஉ.யஉ. க.சாமு.யக.எ. அதி.யஅ.உக. க.சாமு.க.உய. உசாமு.க.ய. அதி.ய.யஎ. க.சாமு.எ.டு. (உ) அதி.அ.ய. (ச) அதி.யக.யடு.

யாமீனின் ஊரான கிபியாவில் இராத்தங்கும் படிக்குப் போனோம்.—அப்பொழுது கிபியா ஊரார் எனக்கு விரோதமாக யெழுந்து, இராத்திரியிலே நாளிரந்தவீட்டைச் சூழ்ந்துகொண்டு, என்னைக்கொன்றுபோட நினைத்தது, என்னைவப்பாட்டியை அவமானப்படுத்தினார்கள்: அதினால் அவன் இறந்து போனான்.—இலரவேலருக்குள்ளே அவர்கள் இலச்சையும் மதிகேடுமுள்ள இந்தக்காரியத்தைச் செய்தபடியினாலே; நான் என்னைவப்பாட்டியைப்பிடித்துத்தண்டித்து, இலரவேலின் சுதந்தரமான நாடுகளெங்கும் அனுப்பினேன்.—கேளுங்கள், நீங்கடெல்லாரும் இலரவேல் சந்தியார்; ஆதலால் இங்குநீங்கள் ஆலோசித்து ஒரு தீர்மானம் பண்ணுங்களுள்ளேன்.

அ அப்பொழுது சமஸ்தசனங்களும் ஏகாங்கமாயெழுந்து, எங்களி லொருவனும் தன் கூடாரத்துக்குப்போகவும்படாது, வீட்டுக்குத்திரும்பவும் படாது,—நாம் கிபியாவை யெதிர்க்கும்படி தானையம் போடுவோம்; இதுவே நாம் அதற்குச்செய்யவேண்டியது.—பேன்யாமீன் கோத்திரத்தைச் சேர்ந்தகிபியா நகரத்தார் இலரவேலருக்குள்ளே செய்த மதிகேடுமுழுவதிற்குள் தக்கதாய் சனங்கள் போய்ச்செய்யும்படிக்கு போசனபதார்த்தங்களைச் சம்பாதிக்கும்பொருட்டு, இலரவேலின் சமஸ்தகோத்திரங்களிலும் நூறுபேரில் பத்துப்பேரையும், ஆயிரவரில் நூறுபேரையும், பதினாயிரவரில் ஆயிரவரையும் தெரிந்தெடுக்கவேண்டுமென்றார்கள்.—பின்பு சமஸ்த இலரவேலரும் ஒரு மனப்பட்டு அந்நகரத்துக்கு விரோதமாக ஏகாங்கமாய்க்கூட்டக் கூடினார்கள்.

உஉ அங்கிருந்து இலரவேலின் கோத்திரத்தார்பேன்யாமீன் கோத்திரமெங்கும் ஆளனுப்பி, உங்களுக்கள்ளே நடந்த இந்தத்தீங்கென்ன;—இப்பொழுது கிபியாவில் இருக்கிற லீவியாவின் மக்களாகிய அந்த மனிதர காங்கள் கொலைசெய்து, இந்தத்தீங்கை இலரவேலில் நின்றுமீக்கும்படிக்கு அவர்களை ஒப்புவிக்கவேண்டுமா சொல்லுவித்தார்கள். பேன்யாமீன் சந்தியார் இலரவேல் சந்தியாராகிய தங்கள் சகோதரருடைய ஸச சொல்லுக்குச் செவிகொடுக்கவில்லை.—பேன்யாமீன் சந்தியார் இலரவேல் சந்தியாருடையுத்தம்பண்ணப்பற்றப்படும்படிக்கு நகரங்களைவிட்டுக் கிபியாவுக்குப்போய்க் கூடினார்கள்.—கிபியா ஊராரில் தெரிந்துகொள்ளப்பட்ட எழுதாறுபேராதத்தவர, அந்நாளிலே நகரங்களிலிருந்து வந்துகூடின கட்டகத்தைப் பிடிக்கிறவர்கள் இருபத்தாராயிரம்பேர்.—அந்தச்சமஸ்த சனங்களுக்குள்ளும் இடக்கை வழக்கமுள்ள எழுதாறுபேர் தெரிந்துகொள்ளப்பட்டார்கள்; அவர்கள் அனைவரும் ஒருமயிரிடைதப்பாதபடிக்குக் கவணால் கவலெறிவார்கள்.—பேன்யாமீன் கோத்திரத்தவர,

இலரவேலில் தொகையிடப்பட்ட கட்டகத்தைப் பிடிக்கிறவர்கள் நாலுலட்சம்பேர்: இவர்கள் சமஸ்தரும் யுத்தவீரர்.

இலரவேல் சந்தியாரெழுந்து, தேவாலயத்தையுதுக்குப்போய், தேவனைநோக்கி, எங்களில் ஆர்போய்ப் பேன்யாமீன் சந்தியாருடன் யுத்தம்பண்ணத்தொடங்கவேண்டுமென்றுகேட்க; யெகோவா, முதல் யூதாபோகவேண்டுமென்றார்.—இலரவேலர் காலையிலெழுந்து புறப்பட்டுக்கிபியாவுக் கெதிராகப் பானயமிறங்கினார்கள்.—இலரவேலில் யாவரும் பேன்யாமீனுடன் யுத்தம்பண்ணப்பற்றப்பட்டு, கிபியாவிடைத்தில் அவர்களுக்கெதிராகப் போர்செய்ய அணிவகுத்தறின்றார்கள்.—அப்பொழுது பேன்யாமீன் சந்தியார் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இலரவேலில் இருபத்தாராயிரம்பேரைத் தரையிலே விழும்படி நாசப்படுத்தினார்கள்.

அப்படியிருந்தும், இலரவேல்சனங்கள்திடல் உஉகொண்டு, முதல்நாள்தாங்கள் அணிவகுத்தஸ்தானத்திலே திரும்பவும் போர்செய்ய அணிவகுத்தார்கள்.—அன்றியும்வர்கள்போய்ச் சாயங்கால உஉமளவும் யெகோவாவின் சந்நிதியில் அழுது, நான்கன்பினும் எங்கள்சகோதரராகிய பேன்யாமீனியரோடே யுத்தம்பண்ணப் போகலாமாவென்று யெகோவாவைக்கேட்க; யெகோவா அவர்களையெதிர்த்துப்போங்களுள்ளார்.—இரண்டாம்நாள் இலரவேல்சந்தியார்பேன்யாமீன் உசனியருக்குச் சமீபிக்கிறபொழுது,—பேன்யாமீன் உஉவமிசத்தார் அந்நாளிலே கிபியாவிலிருந்து அவர்களுக்கெதிராகப் புறப்பட்டுவந்து, திரும்பவும் இலரவேலில் கட்டகத்தைப்பிடிக்கிறவர்கள் பதினெண்ணாயிரம்பேரைத் தரையிலேவிழ நாசப்படுத்தினார்கள்.

பின்பு இலரவேலராகிய சமஸ்தசனங்களும் உசபுறப்பட்டுத் தேவாலயத்துக்குப்போய், அங்கேயெகோவாவின் சந்நிதியிலிருந்து அழுது அன்றுசாயங்காலபரியந்தம் உபவாசித்து, யெகோவாவின் சந்நிதியில் தகனபலிகளையும், ஸ்தோத்திரபலிகளையும் இட்டார்கள்; அந்நாள்களிலே தேவ உஉண்படிக்கையின் பெட்டி அங்கேயிருந்தது: ஆரோனின் பெனத்திரனும் எவியேசாரின் புத்திரனாகிய லீனிகால் அந்நாளில் அவர் சந்நிதியில் நின்றுன்.—இலரவேல் சந்தியாரின் யெகோவாவைநோக்கி,—காங்கள் பின்உஅனும் எங்கள்சகோதரராகிய பேன்யாமீன்சந்தியாருடையுத்தம்பண்ணப்பற்றப்படலாமா, புறப்படலாகாதாவென்றுகேட்க, யெகோவா நீங்கள் புறப்பட்டுப்போங்கள், நாளைக்கு அவர்களை உங்கள் கையிலொப்பிப்பேன் என்றார்.—அப்பொழுது இலரவேலர் கிபியாவைச்சூழ ஆள உசனை பதிவிடவைத்து;—முன்றும் நாளிலே கூஉ

(ரு) அதி.யுக.உஉ. அதி.யுக.உரு.உச. (சு) அதி.யுக.உச. யோச.எ.யு. (எ) அதி.யுக.கூ. (யஉ) உபா.யுக.ஸச. யோச.உஉ.யுக.யச. (யுக) உபா.யுக.யச. அதி.யுக.உஉ. உபா.யு.யஉ. (யச) அதி.கூ.யு. க.நாளா.யஉ.உ (யஅ) வச.உச.உச. எண்.உஎ.உச. அதி.க.க. (உச) ஆதி.சுக.உஎ. (உக) வச.உச.உஎ. (உரு) வச.உச. (உச) வச.யஅ. யோச.யஅ.க. க.சாமு.ச.க.ச. யோச.உச.கூ. உபா.யி.அ. உபா.யி.கூ. (உச) யோச.அ.ச.

பேன்யமீனியருக்கெதிராகப்போய், முன்செய்ததுபோலக் கிபியாவுக்குச் சமீபமாய்ப்போருக்கு ௩௧ அணிவருத்தார்கள்.-அப்பொழுது பேன்யமீன் சந்தியார் அந்தச்சனங்களை எதிர்க்கப்பறப்பட்டி, நகரத்தைவிட்டு இப்பாலேவந்து; பெத்தேலுக்கும் வெளியிலேகிபியாவுக்கும்போகிற இரண்டு வழிகளில் முன்செய்ததுபோல், இஸரவேலரில் ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும் கொல் ௩௨ வலுந் தொடங்கினார்கள்.—பேன்யமீன் இவர்கள் முன்போல் நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்களென்றார்கள். இஸரவேல்சந்தியார் அவர்கள் நகரத்தைவிட்டு நம்பாலேயிருக்கிறவழிகளிலே வரும்படிக்கு நாம் ஒடவேண்டுமென்று ௩௩ சொல்லியிருந்தார்கள்.—சமஸ்த இஸரவேலருந்தங்கள் ஸ்தானத்தைவிட்டெழுந்து, பாகால்தாமாரிலே யுத்தத்துக்கு அணிவருத்தார்கள்: அன்றியும் இஸரவேலருக்குள்ளே கிபியாவின் பள்ளத்திலே பதிவிருந்தவர்கள் தங்கள் ஸ்தானத்தைவிட்டெழுந்தார்கள்.—சமஸ்த இஸரவேலருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்டபதினாயிரம்பேர்கிபியாவுக்கெதிர்ப்பட்டார்கள், யுத்தம்கொடியாயிற்று: இவர்கள் தங்களுக்குத் தீமைநேரிட்டதென்று அ ௩௪ நியவிலை.—யெகோவா இஸரவேலருக்கு முன்பாகப் பேன்யமீனியரைமுறிய அடித்தார்: அந்நாளில் இஸரவேல் சந்தியார் பேன்யமீனியரில் கட்கத்தைப் பிடிக்கிறவர்களாகிய இருபத்தையாயிரத்தொருநூறுபேரைச் சங்கரித்தார்கள்.—இஸரவேலர் கிபியாவுக்கப்பாலே வைத்த பதிவிடையை நம்பியிருந்து, பேன்யமீனியருக்கு இடங்கொடுத்தார்கள், அதினாலே தங்கள் முறிய அடிக்கப்படுகிறார்களென்று பேன்ய ௩௫ மீனியர் எண்ணிக்கொண்டார்கள்.—பின்பு பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின் மேற்பாந்து; எங்கும்பரந்து நகரத்திலுள்ளவர்களைல்லாரையாய் கட்கத்தின்வாயினும் சங்கராஞ்செய்தார்கள்.—நகரத்திலேதீமையிட்டு அதிலிருந்து மிருந்தபுகையைமெழும்பப்பண்ணுவதே இஸரவேலருக்கும், பதிவிடைகாரருக்கும் அடை ௩௬ யானமாகக்குறிக்கப்பட்டிருந்தது.—இஸரவேலர் யுத்தத்திலே பின்வாங்கினதினாலே பேன்யமீனியர் இஸரவேலரில் ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும் கொல்வலுந் தொடங்கி, முந்திய யுத்தத்தில் நடந்ததுபோல் இவர்கள் நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்களென்று சொல் ௪௦ விலுருகையில்,—நகரத்தில் இருந்துபுகைத்தூண் எழும்பத்தொடங்கிற்று; பேன்யமீனியர் திரும்பிப்பார்க்கும்பொழுது நகரமெங்கும் பற்றிய தீ ௪௧ வானத்தையளாவக் கண்டார்கள்.—அப்பொழுது இஸரவேலர் திரும்பிக்கொண்டார்கள், பேன்யமீனியர் தங்களுக்குத் தீமை நேரிட்டதென்று ௪௨ கண்டுதிகைத்து,—இஸரவேலருக்குப் புறங்காட்டி, வனத்தின் வழிக்குத்திரும்பி ஒடிப்போனார்

கள்; யுத்தம் அவர்களைத் தொடர்ந்து பிடித்தது, நகரங்களினின்றும் வந்து அவர்களுக்குள் அகப்பட்டவர்களும் நாசமாக்கப்பட்டார்கள்.—அவர்கள் பேன்யமீனியரை வளைந்துகொண்டொருத்தி, கிழக்குப்புறமாகக் கிபியாமட்டும் வருமளவும் எளிதாய் அவர்களை மிதித்துவிட்டார்கள்.—இவ் சசவீதமாய்ப் பேன்யமீனியரிற்பதினெண்ணாயிரம்பேர்விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பரக்கிரமசாலிகள்.—மற்றவர்கள் விலகி, வனத்திலிருக்கிற சசிரிமோன் கண்மலைக்கோடிப்போனார்கள்: வழிகளிலே அவர்களில் ஐயாயிரம்பேரைக் கொன்று, மற்றவர்களைக் கீதோம்மட்டும் பின்தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம்பேரைக்கொன்று போட்டார்கள்.—இவ்வீதமாய் அந்நாளிலேபேன்யமீனியரில் விழுந்தவர்கள் இருபத்தையாயிரம்பேர்; அவர்களெல்லாரும் கட்கத்தைப்பிடிக்கிறவர்களாகிய பரக்கிரமசாலிகள்.—தப்பியோடி சவவனத்திலிருக்கிற ரிமோன் கண்மலையிலே நாலுமாதமிருந்தார்கள்.—இஸரவேலர் பேன்யமீனி சசயரைத்திரும்பவும் எதிர்த்து, நகரத்திலுள்ள மனிதரையும் மிருகங்களை யுந்தங்கள் கைக்கப்பட்ட யாவற்றையும் கட்கத்தின்வாயினும் சங்கரித்து, தாங்கள் சேர்ந்த சமஸ்த நகரங்களையும் அக்கினியாற் கொளுத்திப்போட்டார்கள்.

உக. அதிகாரம்.

௧. பேன்யமீன்வயிசத்தாரைக்குறித்துச் சனங்கள் புலம்பல்: அ. யாபேஷ்கிவியாத்தின் சனங்களை நாசப்படுத்தி நாணாறு கன்னிகளைப்பிடித்தல்: ௨௬. ஷிலோவில் நடனம்பண்ணின கன்னியரைப்பிடிக்கப் பேன்யமீன் வயிசத்தாருக்கு ஆலோசனை கொடுத்தல். இஸரவேலர் மிஸ்பேயில் இருக்கையில், நம்மி ௧ லொருவனுந்தன் புத்திரியைப் பேன்யமீனியருக்கு விவாகம் பண்ணிக்கொடுக்க லாகாதென்று ஆணையிட்டிருந்தார்கள்.—பின்பு சனங்கள் தேவையுத்துக்குப்போய், அங்கே தேவனுடைய சந்நிதியிற்சாயங்காலபரியந்தமிருந்துசுத்தமிட்டு மிகவும் அழுது,—இஸரவேலின் தேவனாகிய யெ ௩ கோவாவே, இன்று இஸரவேலரில் ஒருகோத்திரம்குறைந்துபோகத்தக்கதாக இப்படி இஸரவேலருக்குள்ளே நடந்ததென்னென்றார்கள்.—மறு ௪ நாள் காலையில் சனங்கள் எழுந்திருந்து, அங்கே ஒருவேதிகையை யுண்டாக்கி, தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையுமிட்டார்கள்.—மிஸ்பேயில் ௫ யெகோவா வின் சந்நிதியில் வராதவன் கொலை செய்யப்படவேண்டுமென்று பெரிய ஆணையிட்டப்பட்டிருந்தது; ஆதலால் இஸரவேல் சந்தியார் இஸரவேலின் சமஸ்தகோத்திரங்களிலும் சபையாருடன் யெகோவா வின் சந்நிதியில் வராதவன் யாவனென்று விசாரித்தார்கள்.—அன் ௬ றியும் இஸரவேல் சந்தியார் தங்கள் சகோதரனாகிய பேன்யமீனை நினைந்திரங்கி, இன்று இஸரவே

(௩௧) யோசு.அ.௨௪. ஏசா.௪௭.௨௧. (௩௨) யோசு.அ.௨௫. (௩௩) யோசு.அ.௨௬. யோசு.௬.௫. (௪௦) யோசு.அ.௨௨. (௪௧) யோசு.௨.௩௨. (௪௨) அதி.உக.௨௬.—(உக. அதி. ௧.) அதி.உய.௧. (௨) அதி.உய.௨௫.உக. (௪) உ.சா.மு.௨௪. ௨௫. (௫) அதி.௫.௨௬.

வரில் ஒருகோத்திரம் சேதிக்கப்பட்டுப்போயிற்
 ஏறு.—நம்முடைய புத்திரிகளிலொருத்தியையும்
 அவர்களுக்கு விவாகஞ்செய்து கொடுக்கமாட்
 டோமென்று யெகோவாவைக்கொண்டு ஆ
 ணையிட்டோம், இனி மீந்திருப்பவர்களுக்கும்
 னையியர்வேண்டுமே இதற்கென்னசெய்வோம்.
 அ இலரவேவின் கோத்திரங்களில் மிஸ்பேயில்
 யெகோவாவின் சந்நிதியில் வராதவனொரு
 வனுண்டாவென்று விசாரித்தார்கள். கிவியாத்தி
 லுள்ளயாபேஷின்மனிதர் ஒருவரும்பாளயத்தில்
 சபையுடன் கூட வந்திருக்கவில்லை.—சனங்கள்
 தொகையிட்டப்பட்டபொழுது, கிவியாத்திலுள்ள
 யாபேஷ் ஊராரில் ஒருவரும் அங்கேகாணப்பட
 வில்லை.—உடனேசபையார்பராக்கிரம வீரரிற்
 பன்னீராயிரம்பேரையழைத்து, நீங்கள்போய்க்
 கிவியாத்திலுள்ள யாபேஷின் குடிகளை ஸ்திரிக
 னோடும் பிள்ளைகளோடும் கட்டகத்தின்வாயினூற்
 யக சங்கரியுங்கள்.—சமஸ்த புருஷரையும், புருஷ
 ரைச்சேர்ந்த சமஸ்த ஸ்திரிகளையுஞ் சங்கரித்து
 உெ விடுங்கொண்டு சொல்லியனுப்பினார்கள்.—கிவிய
 யாத்திலுள்ள யாபேஷ் ஊராருக்குள்ளே புருஷ
 ரைச்சேராத கன்னிகைகளாகிய நானூறுபேர்க
 ளைக்கண்டுபிடித்து, அவர்களைக்காளுந்தேசத்தி
 லுள்ள ஐலோவிலிருக்கிற பாளயத்துக்குக்கொ
 யக ண்டுவந்தார்கள்.—அப்பொழுது சமஸ்த சபையா
 ரும் ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பேன்யா
 மீன் சந்ததியாருடன்பேசவும், அவர்களுக்குச்
 யச சமாதானங்கூறவும் ஆளனுப்பினார்கள்.—அப்ப
 டியே அக்காலத்திலே பேன்யமீனியர் திரும்ப
 வந்தார்கள்: கிவியாத்திலிருந்த யாபேஷின் ஸ்தி
 ரிகளில் உயிரோடே விடப்பட்ட பெண்களை
 அவர்களுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தார்கள்.
 ஆயினும் அவர்கள் தொகைக்குப்பெண்டொகை
 யடு போதாமற்போயிற்று.—ஆதலால் சனங்கள் இல
 ரவேல் கோத்திரங்களில் யெகோவா ஒரு
 சேதமுண்டாக்கினாரெயென்று பேன்யமீனிய
 ரினிமித்தம் மணஸ்தாபப்பட்டார்கள்.
 யக அப்பொழுது சபையின்முதியோர், பேன்யா
 மீன் கோத்திரஸ்திரிகள் நாசமடைந்த படியினூ
 லேமீந்நிருக்கிறவர்களுக்குமனைவிகள் கிடைப்ப

தற்கு என்னசெய்வோம்.—இலரவேவின் ஒருகோ யெ
 த்திரம் நிருமூலமாகாதபடிக்குப் பேன்யமீன்
 கோத்திரத்தில்தப்பினவர்களுக்குச் சதந்தரமிருக்
 கவேண்டுமே.—பேன்யமீனியருக்குப்பெண்கொ யெ
 ட்க்கிறவன் சபிக்கப்பட்டவனென்று இலரவே
 லர் ஆணையிட்டிருக்கிறபடியால், நம்முடையபுத்
 திரிகளை அவர்களுக்கு மனைவிகளாகக்கொடுக்
 கலாகாதேயென்று சொல்லிக்கொண்டார்கள்.—
 மேலும் அவர்கள், கேளுங்கள், ஐலோவிலேவரு யக
 வந்தோறும் யெகோவாவுக்கு ஒரு உற்சவ
 முண்டே, அது பெத்தேலுக்கு வடக்காகவும்,
 பெத்தேலிலிருந்து விகேமுக்குப்போகிற வழிக்
 குக்கிழக்காகவும், விபொனாவுக்குத்தெற்காகவும்
 நடக்குமென்று சொல்லி,—பின்பு பேன்யமீனி உெ
 யரைநோக்கி, நீங்கள்போய்த் திராட்சத்தோட்
 டங்களிற் பதிவிரந்து,—ஐலோவின் கன்னி உக
 யர்கள் தீதவாத்தியத்தோடே நடனம்பண்ணிக்
 கொண்டு வருகிறதை நீங்கள் காணும்பொழுது,
 திராட்சத்தோட்டத்திலிருந்து புறப்பட்டு, நீக
 கள் ஒவ்வொருவரும் ஐலோவின் கன்னியர்க
 ளில் ஒவ்வொருகன்னிகையைப்பிடித்துப் பேன்
 யாமீன் தேசத்துக்குக் கொண்டுபோங்கள்.—அ உெ
 வர்களுடைய பிதாக்களாகிலும், சகாதாராகி
 லும் எங்களிடத்தில் முறையிடவந்தால், நாங்கள்
 அவர்களைநோக்கி, எங்கள் நிமித்தம் அவர்களுக்
 கிரங்குங்கள்; யுத்தத்தில் அவரவர் மனைவியரை
 நாங்கள் மீதியாகவிடவில்லையே, இக்காலத்தில்
 நீங்கள் அவர்களுக்குக்கொடாதினால் உங்கள்
 மேற் குற்றமில்லையென்று சொல்லுவோமென்
 றார்கள்.—அப்படியே பேன்யமீன் சந்தியார் உக
 செய்தார்கள், நடனம் பண்ணுகிற கன்னியர்க
 ளில் தங்கள் தொகைக்கேறகப் பிடித்துக்கொண்
 டு, தங்கள் சதந்தரத்துக்குத் திரும்பிப்போய், நக
 ரங்களைப்புதுப்பித்து அவைகளில்வசிக்கிறார்கள்.—
 மற்ற இலரவேல் சந்ததியாரும் அக்காலத்திலே அ உச
 வ்விடம்விட்டுப்புறப்பட்டு, தங்கள் தங்கள் கோத்
 திரத்துக்கும் வமிசத்துக்கும் போய், யாவருந் தங்
 கள் சதந்தரத்திற்சேர்ந்தார்கள்.—அந்நாள்களில் உடு
 இலரவேலருக்குள்ளே இராசாவில்லை: அவன
 வன் தன் தன் இஷ்டப்படி செய்துவந்தான்.

(அ) க.சாமு.யக.க. க.சாமு.கக.யக. (ய) வச.டு. அதி.டு.உக. க.சாமு.யக.எ. (யக) எண்.கக.யெ. (யஉ) யோச. யஅ.க. (யக) அதி.உஉ.சஎ. உபா.உய.ய. (யடு) வச.சு. (யஅ) வச.க. அதி.யக.கடு. (உச) யாத்.யடு.உய. அதி.யக. கச. க.சாமு.யஅ.க. எரே.கக.யக. (உக) அதி.உய.சஅ. (உடு) அதி.யெ.சு. அதி.யஅ.க. உபா.யஉ.அ. அதி.யெ.சு.

ருத்தின் புத்தகம்.

க. அதிகாரம்.

க. பஞ்சத்தினியித்தம் இலீமேலேக்கும் அவன் ஸ்திரி நகோமியும் அவன்புத்திரரிருவரும்மோ வாபுதேசத்திற்செல்லல்: புத்திரரிருவரும்மோ வாபியரின் கன்னிகளாவாகஞ்செய்தல்:க.ந கோமியுதேசத்துக்குப்புறப்பட்ட சமயத்தில் தன்மருமக்கள் கூடப்போகாதபடிவேண்டல்: டிச. ஓர்ப்பாள் திரும்பிவிட ரூத் போதல்:யக. ந கோமியும்ரூத்தம்பேதலகேமிலேசேர்ந்துவரல்

நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும்நாள் களில், தேசத்திலே பஞ்சமுண்டாயிற்று. அப் பொழுது யூதாவிலுள்ள பேதலகேம் ஊரான சிய ஒருவன் தன் மனைவியோடும், புத்திரரிருவ ரோடும், மோவாபுதேசத்திலே வாசம்பண்ணப்

போனான்.—அந்த மனுஷனுடையபெயர் இலீ மேலேக், அவன்மனைவியின்பெயர் நகோமி, அவன் புத்திரரிருவரின்பெயர் மக்லோனும், கிலியோனும்: யூதாவிலுள்ள பேதலகேமிலுள்ள எப் ரூத்தியராகிய அவர்கள் மோவாபுதேசத்திற்போ யிருந்தார்கள்.—நகோமியின் புருஷனாகிய இலீ மேலேக் இறந்தபொழுது, அவளும் அவன்புத்தி ரர் இருவரும் அங்கிருந்தார்கள்.—இவர்கள் மோ வாபுதேசத்துக்கன்னியருக்குள் விவாகஞ்செய் தார்கள்; அவர்களில் ஒருத்திபெயர் ஓர்ப்பாள், மற்றவன்பெயர் ரூத்: அங்கே அவர்கள் ஏறக்கு றையப் பத்துவருஷம் வசித்தார்கள்.—பின்பு மக் லோனும் கிலியோனும் இறந்துபோனார்கள்; அந் த ஸ்திரி தன் புத்திரரிருவரையும் தன் புருஷனை யும் இழந்தவளாயிருந்தாள்.

அவன், யெகோவா தமது சனங்களுக்குத் தயைசெய்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிற ரென்று மோவாபுதேசத்தில் கேள்விப்பட்டும், அந் தமோவாபு தேசத்தைவிட்டுப்போகும்படி தன்ம ருமக்களுடன் எழுந்தான்.—அவன் தானிருந்த ஸ்தானத்தைவிட்டு, தன் மருமக்களிருவரோடும் புறப்பட்ட யூதாதேசத்துக்குத்திரும்பிப்போகும் வழியிலே,—நகோமி தன் மருமக்களிருவரையும் நோக்கி, நீங்களுங்களுக்கள் தாய்விட்டுக்குத்தி ரும்பிப்போங்கள்: மரித்தோருக்கும் எனக்கும் நீங்கல்தயைசெய்தபிரகாரம், யெகோவா உங் களுக்குத் தயைசெய்வாராக.—நீங்களுங்களில் ஒவ்வொருத்திக்கு வாய்க்கும் புருஷர்விட்டில் இளைப்பாறுதலை அடையும்படி, யெகோவா உங்களுக்குநன்செய்வாராகவென்றுசொல்லி அ

வர்களை முத்தமிட, அவர்கள்சத்தமிட்டழுது அவனைநோக்கி,—உம்முடன் உமது சனங்களிடத் தில் வருகிறோமென்றார்கள்.—அதற்கு நகோமி, யக என்மக்களே, நீங்கள் போய்விடுங்கள்: உங்களுக் குப்புருஷராகும்படி இன்னும் என் கருப்பத்தி லே புத்திரருண்டா; ஏன் என்னுடன்வருகிறீர் கள்.—இனி ஒரு நாயகனுடன் கூடிவாழாதபடி உஉ எனக்குவயதுசென்றது. நம்பிக்கையாய்அப்படி நடக்குமென்றுசொல்லி இன்றிரவில் ஒரு புருஷ னுடன்கூடிப் புத்திரரைப்பெற்றாலும்; அவர்கள் பிராயமாகும்வரைக்கும் புருஷசஞ்சாரமின்றிக் காத்திருப்பீர்களா, கூடாதே.—என் மக்களே, யக யெகோவாவின்சாரம் என்னைவிரோதித்தோங் கியிருக்கின்றது. உங்கள் நிமித்தம் நான் மிகவும் விசனப்படுகிறேன்: என்மக்களே, நீங்கள்போய் விடுங்களென்று சொல்ல,—அவர்கள் பின்னுஞ் சத்தமிட்டழுதார்கள்: ஓர்ப்பாள் தன் மாமியை முத்தஞ் செய்துவிட்டாள்; ரூத்தோ அவனைவி டாமல் நின்றாள்.—அப்பொழுது அவன், உன் டிடு னுடைய ஓரகத்தி தன்சனங்களிடத்திற்கும், தன் தேவர்களிடத்திற்கும் திரும்பிப் போய்விட்டா னே: நீயுமுன் ஓரகத்திக்குப் பின்னாகத்திரும் பிப்போவென்றுசொல்ல,—ரூத் நான் உம்மைப் யக பின்பற்றாமல் திரும்பி உம்மைவிட்டுப்பிரியும் படி வருந்தவேண்டாம்: நீர்போகாமிடத்துக்கு நானும்வருகிறேன், நீர் இராதத்தகுமிடத்திலே நானும் தங்குகிறேன்; உம்முடைய சனங்களே என்சனங்கள், உம்முடையதேவனே என் தே வன்.—நீர்மரிக்குமிடத்திலே நானும்மரிப்பேன், யெ அங்கேயே அடக்கம்பண்ணப்படுவேன்: மரண மேயன்றி வேறேதாவது உம்மையும் என்னை யும் பிரித்தால், யெகோவா அதின்படியாயி னும், அதற்ககிகமாயினும் எனக்குச்செய்யக்கட வரென்றான்.—அவன் தன்னோடேகூடவருவதற் று குத்திடங்கொண்டிருப்பதைக் கண்டபடியால், இவன் அப்புறம் ஒன்றுமேசெய்யவில்லை.

பின்பு இருவரும் பேதலகேம்மட்டும் நடந்து யக போனார்கள். அவர்கள் பேதலகேமுக்குட்பிரவே சித்தமாத்திரத்தில் ஊராரெல்லாரும் ஓடிவந்து, இ வன் நகோமியோவென்று பேசிக்கொண்டார் கள்.—அவன் அவர்களைநோக்கி, நீங்களென்னை ந உய கோமியென்றுசொல்லவேண்டாம், மாரானென் றுசொல்லுங்கள்: சருவவல்லமையுள்ளவர் என் னையிகவும்கிலேசப்படுத்தினார்.—நான் நிறைவுள் உச

(க. அதி. க.) நியா.உ.யக. ஆதி.உ.உ.உ. இரா.அ.க. நியா.யெ.அ. (உ) ஆதி.க.இ.யக. நியா.க.க.ய. (ச) யாத்.ச. க. ஓர்.க.க.அ. சங்.க.உ.யக. மத்.க.யக. (அ) யோச.உ.ச.யக. உ.நீமோ.க.யக.யெ.ய. வச.இ. அதி.உ.உ. (க) அதி.க.க. (யக) ஆதி.க.அ.யக. உபா.உ.இ. (யக) நியா.உ.யக. யோபு.யக.உ.க. (யச) நீதி.யெ.யெ. (யக) நியா.யக.உ.ச. யோச.உ.ச.யக.யக. உ.இரா.உ.உ. ஓர்.உ.ச.உ. (யக) உ.இரா.உ.உ.ச.க. அதி.உ.யக.யக. (யெ) க.சாமு.க.யெ. உ.சாமு.யக.யக. உ.இரா.க.க.க. (யஅ) அபு.உ.க.யச. (யக) மத்.உ.க.ய. வசா.உ.க.எ. புல.உ.யக. (உ.க) யோபு.க.உ.க.

எவ்வாய்ப்புறப்பட்டேன், யெசு கோவாவெவ் னை வறுமையுள்ளவளாகத் திரும்பிவரப்பண்ணி னார்; யெசு கோவாவெவ்னைத் தாழ்ச்சிப்படுத்தி னார்; சருவவல்லமையுள்ளவர் என்னைக்கிலேசப் படுத்தினார், இன்னும் எனக்கு நீங்கள் நகோமி ௨௨ யென்று பெயரிடுவதென்னவென்றான்.—நகோ மிமோவாபியஸ்திரியும், தன்மருமகளுமாகியருத் துடன் மோவாபு தேசத்தினின்றும் திரும்பி, வாற் கோதுமை அறுக்கும் கால ஆரம்பத்தில் பேதல் கேமிலே வந்துசேர்ந்தான்.

உ. அதிகாரம்.

௧. ருத்போவசின்வயல்வெளியில்தானியத்தைப் பொறுக்கிக்கொள்ளல்: ௪. போவஸ் அவனைக் கண்டு கட்டாட்சித்தல்: ௮௮. ருத் தன்மாமியிடத் தில் தானியத்தைக்கொண்டுபோதல்.

நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய இலீ மேலேக்கின் குடும்பத்தானும், மகா ஐசுவரியவா னுமாகிய போவசென்று பெயருள்ள இனத்தா

௨ னொருவனிருந்தான்.—மோவாபு தேசத்தானாகி யருத் நகோமியைநோக்கி, நான் வயல்வெளிக் குப்போய், என்னைக்கட்டாட்சிக்கும் எவரையாகி லும் பின்பற்றி, கதிர்களைப் பொறுக்கிக்கொண் டெவர உத்தரவுதருமென்று கேட்க; அவளிடையே ௧ நோக்கி, என்மகனே, போவென்றான்.—அவள் போய்ச்சேர்ந்து, வயல்வெளியில் அரியாகிற வர்களைப்பின்பற்றிப் பொறுக்கினான்: இலீமே லேக்கின் இனத்தானாகியபோவசக்குரியவயல்நி லம் தற்செயலாக அவளுக்கு நேரிட்டது.

௪ போவஸ் பேதல்கேமில் இருந்துவந்த அரிய ிகிறவர்களைநோக்கி, யெசு கோவா உங்களுட னிருப்பாராகவென்றுசொல்ல; அவர்கள் அதற் குத்தரமாய் யெசு கோவா உம்கள் ஆசீர்வதிப் பாராகவென்றார்கள்.—பின்பு போவஸ் அரியாகி றவர்களை விசாரிக்கிற தன் பணிவிடைக்காரனை நோக்கி, இவள் ஆருடையஸ்திரியென்றுகேட்க;

௬ அரியாகிறவர்களை விசாரிக்கிற பணிவிடைக்கா ரன், இவள் மோவாபு தேசத்தினின்றும் திரும்பி ன நகோமியுடன்வந்த மோவாபிய ஸ்திரி.—இ வள் எங்களைநோக்கி, நான் அரியாகிறவர்களுக் குப்பின்னாக அரிக்கட்டுகளிலே சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ள எனக்கு உத்தரவுதரவேண் டெமென்று கேட்டாள்: அவ்வண்ணமே இவள் வந்து காலதொடங்கி இம்மட்டும் இங்கே நின் றான், இப்பொழுது கொஞ்சநேரம் குடிசையி லேயிருக்கிறாளுென்றான்.—அப்பொழுது போ வஸ் ருத்தைநோக்கி, கேள், என்மகனே, பொ றுக்கிக்கொள்ள மறுவயல்களுக்குப் போகாம லும், இவ்விடத்தைவிட்டுப்பறப்படாமலும், இங் கே என் பணிவிடைக்காரிகளுடனேகூட இ ௧ ௫—அவர்கள் அரியரியும் வயலைப்பார்த்து, அ

வர்கள் பின்னாகப்போ: வாலிபர்கள் உன்னைத் தீண்டாதபடி, நான் அவர்களை எச்சரிக்கைப்ப டுத்தியிருக்கிறேன்; உனக்குத் தாகமாயிருந்தால் பாத்திரங்களிருக்குமிடத்திற்குப்போய், வாலி பர் மொண்டுகொண்டு வந்ததிலே குடிக்கலா மென்றுசொல்ல,—அவள் தரையிலே முகங்குப் பி புறவிழுந்துவணங்கி, அவனைநோக்கி, நான் பர தேசி; நீரென்னை விசாரிக்கிறதற்கு உமதுகட்டாட் சம் எனக்குக்கிடைத்ததென்னவென்றான்.—அதற் றுக்குப் போவஸ் அவனைநோக்கி, உத்தரமாக, உன்பு ருஷணிறந்தபின் நீ உன்மாமியாருக்குச் செய்த தும், நீ உன்பிதா மாநாவையும் உன் சென்மதே சத்தையும்விட்டு நீ முன்னறியாத சனங்களிடத் தில் வந்ததுமாகிய எல்லாம் எனக்கு விவரமாகத் தெரிவிக்கப்பட்டன.—நீ செய்தகிரியையின்படி ௮௨ யெசு கோவா உனக்குப்பலனளிப்பாராக, இஸ் ரவேலின் தேவ னாகிய யெசு கோவாவின் சிற குகளின்கீழ்வந்தொதுங்கின உனக்கு அவராலே பரிபூரணபலன் அருளப்படுவதாகவென்றான்.— அப்பொழுது அவள் அவனைநோக்கி, என் ஆண் ௮௩ டவரே, நான் உமது பணிவிடைக்காரிகளில் ஒ ருதிக்கொப்பல்லாதிருந்தும், நீரென்னைத்தேற்றி என்னுடன் இங்கிதமாய்ப்பேசினீர்; உமது க டாட்சம் எனக்குக் கிடைத்ததேயென்றான்.— போவஸ் அவனைநோக்கி, புசிக்குஞ்சமயத்தில் நீ யெ இங்கேவந்து, ஆகாரத்தையெடுத்துக் காயில் உந்துணிக்கையைத்தோய்த்துப் போசனம்பண் டென்றான். அப்படியே அவள் அரியாகிறவர் களுக்கருகேயிருக்கையில், அவன்வறுத்தகோது மையைக்கொடுக்க அவன் திருத்தியாகப்புசித்தும், மீர்த்திருத்தது.—அவள் பொறுக்கிக்கொள்ள எழுந் ௮௫ தபொழுது, போவஸ் தன் பணிவிடைக்காரரை நோக்கி, இவள் அரிக்கட்டுகளிலும் பொறுக்கட் டும், இவளை இலச்சைப் படுத்தவேண்டாம்.— இவளுக்காக அரிகளிலே சிலவற்றைச்சிந்தவிட் ௮௬ டு இவளைப்பொறுக்கிக்கொள்ள விடுங்கள், இவ னைக்கண்டிக்கவேண்டாம் என்றான்.—அப்படி ௮௭ யே அவள் சாயங்காலமட்டும் வயலிலேபொறுக் கி, பொறுக்கினதைத்தட்டியடித்தான்: அது ஏறக் குறைய ஒரு எபாவாற்கோதுமைகண்டது.

அவள் அதை யெடுத்துக்கொண்டு ஊருக்கு ௮௮ வந்தாள்: அவள் பொறுக்கினதை அவன்மாயி கண்டான்: அவன் திருத்தியாய்ப்புசித்து மீதியாக வைத்ததையும் இவளுக்கெடுத்துக்கொடுத்தான்.— அப்பொழுது அவளுடையமாயி இன்று எங்கே ௮௯ பொறுக்கிக்கொண்டுவந்தாய்; எவ்விடத்திலேமு யற்செய்தாய்; உன்னைவிசாரித்தவன் ஆசீர்வதிக்க ப்பட்டவன் என்றுசொல்ல; இவள் தான்முயற் சிசெய்தது இன்னுடையத்திலே யென்றுசொல்லி, நானின்று முயற்செய்தவனுடையபெயர் போ

(௨௨) யாத்.௧.௧௧,௧௨ அதிக.௨.௨௧. உசாமு.௨௧.௧.—(௨.அதிக.௧.) அதி.௧.௨, ௮௨. அதி.௪.௨௧. மத்.௧.௧. லேவி. ௮௧.௧. உபா.௨௪.௮௧. (௪) சங்.௧.௨௧.௭, ௮. லூக்.௧.௨௮. உதெச.௧.௮௧. (௬) அதி.௧.௨௨. (௮) கசாமு.௨௮.௨௧. (௮௧) அதி.௧.௮௪, ௮௬, ௮௭. (௮௨) கசாமு.௨௪.௮௧. அதி.௧.௮௧. சங்.௮௭.௧. (௮௧) ஆதி.௧.௧.௮௮. கசாமு.௧.௮௮. ஆதி.௧.௧.௧. நியா.௮௧.௧. கசாமு.௨௮.௪௧. (௮௪) வச.௮௮. (௮௮) வச.௮௪. (௮௯) வச.௮. சங்.௪.௧.௧.

உய வல் என்றான்.—அப்பொழுது நகோமி தன்மருமகனோடுநோக்கி, சீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும் தயையசெய்வதை யொழியாத யெகோவாவால் அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், என்றான். பின்னும் நகோமி அவனைநோக்கி, அவன் மகக்கிணத்தான், அவன் நம்மை மீட்டும் அதிகாரத்தை யுடையவனென்றான்.—மோவாபு தேசத்தானாகிய ரூத் அவரெண்ணோடுநோக்கி, எந்தானியம் அரிந்துமுடியுமளவும், நீ என்பணிவிடைக்காரிகளோடே கூட விருவென்றுசொன்னாரென்

உஉ ரூத்.—அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைநோக்கி, என்மகனே, நீ மறுவயவில் அவர்களுக்கெதிர்ப்படாதபடி அவன்பணிவிடைக்காரிகளோடும் போவதே நலமென்றான்.—அப்படியே அவன்வாற்கோதுமையும், கோதுமையும் அரிந்து முடியுமளவும், போவசுடைய பணிவிடைக்காரிகளோடுங் கூடிக்கொண்டு பொறுக்கினான்; அவன் தன்மாயியுடன் வசித்தான்.

௩. அதிகாரம்.

௧. நகோமி சொல்லியபிரகாரம் ரூத் போவசிடத்தில் அடைக்கலம்புதுதல்: அ. போவஸமீட்டும் அதிகாரியெய்யுங்கடமையெய்யச் சம்மதித்தல்: ஸ. ஆறுபடிவாற்கோதுமையைக்கொடுத்து அவளையனுப்பல்.

பின்பு அவன் மாமியாகிய நகோமி அவளைநோக்கி, என்மகனே, நீவாழ்வுபெறும்படி நானுனக்கு இளைப்பாறுதலைத்தேடவேண்டாமா.—நீபோவசின் பணிவிடைக்காரிகளோடுங் கூடியிருந்தாயே, அவன் எங்களுக்கிணத்தானல்லவா; அவனின்றிராத்திரிக்குக்களத்திலே வாற்கோதுமை தூற்று வான்.—நீகுளித்து, என்னெய்ய்பூசி, வஸ்திரங்களைத்தரித்துக்கொண்டு, கனத்துக்குப்போ: அவன்போசன பானம் பண்ணிமுடியுமளவும், அவன் கண்ணுக்கெதிர்ப்படாமல் சில.—அவன்படுத்த பின்பு, அவன்படுத்தவிலத்ததைக்குறித்து அங்கே போய் அவன் கால்களை மூடியவஸ்திரத்தை நீக்கிப்படுத்துக்கொள்; நீசெய்யவேண்டுவதின்னதென்று அவன் உணக்குத்தெரிவிப்பானென்று சொல்ல, —அவன் இவளைநோக்கி, நீர்சொன்னபடியெல்லாஞ் செய்கிறேனென்றான்.—அவன் கனத்துக்குப்போய், தன்மாயி தனக்குக்கட்டினையிட்டபடியெல்லாஞ்செய்தான்.—போவஸ் போசனபானம் பண்ணி மனமகிழ்ந்து, தானியக்குவியலுக்குச் சமீபத்தில்போய்ப்படுத்தான்: பின்பு அவன்மொள்ளப்போய், அவன் கால்களை மூடிய வஸ்திரத்தை நீக்கிப்படுத்துக்கொண்டான்.

அ. அத்தசாமத்தில் அவன்பயந்து புரண்டு, தன் காலடியில் ஒருஸ்திரிபடுத்திருக்கக்கண்டு, நீயாரென்றுகேட்க, —அவன், நான் உமதடியாளாகிய ரூத்; நீர் உமதடியான்மேல் உமதுசிறகைவிரியும்,

நீரேமீட்டும் அதிகாரியென்றான்.—அதற்கவன் என்மகனே, நீயெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவாயாக, தரித்திரராயும்செல்வராயுமுள்ள எந்தவாலிபரையாகிலும் பின்பற்றாமல், நீ முன்னிலும்இப்பொழுது அதிகரிக்கக்கூடாட்டிய.—என்மகனே, இனிப்பயப்படவேண்டாம்; நீவிரும்பியபடியெல்லாம்செய்கிறேன்: நீ குணவதியென்பது இவ்வூரிலுள்ள சமஸ்த சனங்களுக்குந்தெரியும்.—நானுண்ணை மீட்குமதிகாரியென்பதுமெய்: உஆகிலும் என்னிலும் உரியமீட்டும் அதிகாரியொருவனிருக்கிறான்.—நீ இராத்திரிக்குத்தங்கியிரு, யகாலமே அவன்மீட்குமதிகாரியெய்யவேண்டியகடமையை உணக்குச்செய்தால் நலமாகும், மீட்குமதிகாரியெய்யுங்கடமையை அவன் செய்யவானாக; அவன் அப்படியே மீட்டும் அதிகாரியெய்யவேண்டியகடமையைச்செய்யாதிருந்தால், யெகோவா நித்தியரானால் நானேமீட்டும் அதிகாரியெய்யவேண்டியகடமையைச்செய்யவேண்: விடியற்காலமட்டும் படுத்திருவென்றான்.

அவன் அவன் காலடியிற் படுத்திருந்து, கனத்தியில் ஒரு ஸ்திரிவந்தாளென்பது ஒருவருக்குத் தெரியாதிருக்கவேண்டாமென்று அவன்சொல்லியிருந்தபடியால்; ஒருவரையொருவர் அறியக்கூடாதநேரத்திலேயெழுந்தான்.—நீபோர்த்திருக்கி யிருப்போர்வையைவிரித்துப்பிடியென்றான். அவன் அதைப்பிடிக்க, அவன் அதில் ஆறுபடிவாற்கோதுமையை அளந்துபோட்டு, அவன்மேலேற்றிவிட அவன் ஊருக்குப்போனான்.—அவன் தன் மமாயிடத்தில்வந்தபொழுது, இவன் என்மகனே, நீயாரென்றுகேட்க, அவன் தனக்கு அவன்செய்ததெல்லாம் இவனுக்குவிவரித்தான்.—பின்னும் அவன் என்னைநோக்கி, நீ உன் மமாயிடத்தில்வெறுங்கையோடே போகலாகாதென்றுசொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையைத்தந்தாரென்று அவன் சொன்னான்.—அப்பொழுது இவள், என்மகனே, காரியம் எப்படிமுடியுமென்று, நீ அறியும்வரைக்கும்பொறுத்திரு: அவனிணைக்குஇக்காரியத்தை நிறைவேற்றினாலொழிய ஆறமாட்டாணென்றான்.

௪. அதிகாரம்.

௧. போவஸ்நியாயஸ்தலத்திலே ரூத்தின் இணத்தான வரவழைத்தல்: ௨. இணத்தான் தன்கடமையைச் செய்ய விரும்பாததினால் போவஸ் இலீமேலேக்கின் வயல்வெளியைக்கிரயத்துக்குவாங்கல்: ௩. ரூத்தைவிவாகஞ்செய்தல். அவன் பின்னைப்பெறல்: ௪. பேரேசின்வமிசவரலாற்றைத்தெரிவித்தல்.

போவஸ் வாசலினிடத்திலே போயிருந்தபொழுது, போவஸ் சொல்லியிருந்த மீட்குமதிகாரிய அந்தவழியாகச்செல்ல அவளைநோக்கி, பெ

(உய) அதி.௩.௩. உசாமு.உ.௨. யோபு.உ.௧.௩. நீதி.௩.௩. அதி.௩.௩. லேவி.உ.௨.௨. (௩. அதி. ௧.) க.கொரி. ௧.௩.௧. க.நீமோ.௩.அ. அதி.௧.௩. (உ) அதி.உ.அ. (௩) உசாமு.௩.௨. (எ) நியா.௩.௧.௧.௧.உ.உ. உசாமு.௩.௧.௨.௪. எஸ்த.௧.௩. (௧) எசேக்.௩.௧.அ. அதி.உ.உ.௩. வச.௩.௨ (ய) அதி.உ.உ.௩. அதி.௧.அ. (ய௧) நீதி.௩.௨.௩. (ய௨) வச.௧. அதி.௧.௧. (ய௩) உபா.உ.௨. அதி.௧.௩. மத்.உ.உ.௨. நியா.௩.௩.௧. எரே.௧.௨. (ய௪) ரோ.௩.௨.௩. ரோ.௩.௧.௩.௧. க.கொரி.௩.௧.௩. உகொரி.௩.௧.௧. க.தெச.௩.௨.௨. (ய௪) சங்.௩.௧.௩. (௪. அதி. ௧.) அதி.௩.௩.௨.

யர்சொல்லிக் கூப்பிட்டு, சற்றே இங்கேவந்தி
 ௨ ருமென்றான்: அவன்போயிருந்தான்.—அப்பொ
 முது இவன்பட்டணத்தின் முதியோரில்பத்துப்
 பெயரை அழைத்து, நீங்கள் இங்கேயிருங்கள்
 ௩ என்றுசொல்ல, அவர்கள் உட்காந்தார்கள்.—பின்பு
 இவன் மீட்குமுகாரியை நோக்கி, மோவாபு
 தேசத்தினின்றும் திரும்பிவந்த நகோமி எங்கள்
 சகோதரனாகிய இலீமேலேக்குக்குரிய ஒருதுண்
 ௪ டிசிலத்தை விற்கிறான்.—தேசத்தாருக்கும் என்ச
 னங்களின் முதியோருக்கும் முன்னிலையில் அ
 தைக்கொள்ளும்படி சொல்லவிரும்புதேன். உமக்
 குமீட்கப்பிரியமானால் மீளும்: உம்மையும், உமக்
 குப்பின்பு என்னையுந்தவிர, அதைமீட்கத்தக்க
 வர்வேறொருவருமில்லை: உமக்குமீட்கப் பிரிய
 ௫ மில்லாதிருந்தால் எனக்குத் தெரிவியுமென்று
 சொல்ல, அவன்நான்மீட்கிறேனென்றான்.—அப்
 பொழுது போவஸ், நீர் நகோமியின்கையில் அ
 தைவாங்கும்நாளில், மரித்தவனுடைய பெயர்அ
 வன் சுதந்தரத்திலே கிரிபெறும்பொருட்டு, மரித்
 தவனுடையமனைவியானமோவாபுதேசத்தானாகி
 ய ரூத்தகையிலும்அதைவாங்கவேண்டுமென்றான்.
 ௬ அப்பொழுது மீட்குமுகாரி, என் சுதந்தரத்
 திற்கு நல்டமுண்டாகுமே, நான் எனக்கென்று
 மீட்கமாட்டேன்: நான் மீட்கத்தக்கதைநீரேமீட்
 ௭ டிக்கொள்ளும்: நான்மீட்கமாட்டேனென்றான்.—
 மீட்பதும் மாற்றுவதுமாகிய எந்தக்காரியங்களையு
 மும்உறுதிப்படுத்தும்பொருட்டு, ஒருவன் தன்செ
 ருப்பைக்கழற்றித் தன் அயலாளிடத்திற்கொடுத்
 துவியெவது, பூருவகாலத்தில் இஸரவேலருக்குள்
 ௮ னேவழக்கமாயிருந்தது: இதுவே இஸரவேலருக்
 குள்ளே ஒருதிஷ்டாந்தம்.—அப்படியேமீட்குமுகா
 ரியும் போவசைநோக்கி, நீயே அதைக்கிரயத்
 துக்குக்கொள்ளென்றுசொல்லி, தன் செருப்பைக்
 ௯ கழற்றினான்.—அப்பொழுது போவஸ் முதியோ
 ரையும், சமஸ்த சனங்களையும்காக்கி, இன்று நா
 ன்இலீமேலேக்குக்குரியசகலத்தையும், சிலியோ
 னுக்கும், மக்லோனுக்குமுரிய சகலத்தையும்,
 ௧௦ நகோமிகையிலே கொண்டேனென்பதற்கு நீங்
 கன்சாட்சிகள்.—அன்றியும் மரித்தவனுடைய பெ
 யர் அவன் சகோதரருக்குள்ளும் அவனுடைய
 ஊராருக்குள்ளும் அற்றுப்போகாதிருக்கும்படி,
 மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பெய

ரை நிலப்படுத்துதற்கும், நான் மக்லோனுக்கு
 மனைவியாயிருந்த மோவாபுதேசத்தானாகிய ரூத்
 என்பவளை எனக்கு மனைவியாகக் கொண்டே
 னென்பதற்கும், இன்றைத்தினம் நீங்கள் சாட்சி
 களென்றான்.—வாசலில் நின்ற சமஸ்தசனங்க டிக
 ளும், முதியோரும் நான்கள் சாட்சிகள். உமது வீ
 ட்டில் வருகிற ஸ்திரியை யெகோவா இஸர
 வேல்வீட்டைக்கட்டுவித்த ராகேல்லேயானென்
 னும் இருவரும்போலாகும்படி செய்வாராக. நீ
 எப்ரத்தாவிலே வளம்பெற்று, பேத்லகேயிலே
 புகழ் சிறந்திருக்கக்கடவாய்.—இந்த இளம்பெ
 ௧௧ ண்ணிடத்தில் யெகோவா உமக்கருளும் சந்
 ததியினாலே, உம்முடைய வீடே தாமார் யூதாவுக்
 குப்பெற்ற பேரேசின் வீட்டைப்போலாகக்கட
 வதென்றார்கள்.

போவஸ் ரூத்தை விவாகப்பண்ணினான், அ டிக
 வள் அவனுக்கு மனைவியானாள்: அவன் அவளி
 டத்திற்பிரவேசிக்க, அவன் கருப்பந்தரித்து ஒரு
 புத்திரனைப் பெறும்படி யெகோவா அருள்
 செய்தார்.—அப்பொழுது ஸ்திரிகள் நகோமியை டிக
 நோக்கி, யெகோவாவுக்குள்சேர்த்திரும், இஸ
 ரவேலருக்குள்ளே புகழ்சிறந்திருக்கும் அதிகா
 ரியொருத்தன் உனக்கில்லாதிருக்கும்படி அவர்
 உன்னைவிட்டுவிடவில்லை.—உனக்கேழு புத்திர டிக
 ரிருப்பதினும், உன்னையதிகமாய்க்கேசுக்கும் உன்
 மருமகன் இவனைப்பெற்றிருக்கிறானே; இவனை
 உன்ஊத்தமத்தைத் தேற்றி, உன் முதிர் வயதில்
 உன்னை ஆதரிப்பானென்றார்கள்.—நகோமி அந் டிக
 தப்பின்னையெயிடுத்துத்தன்மடியிலே வைத்துக்
 கொண்டு அதற்குக் கைத்தாயானாள்.—அயலா டிக
 ராகிய ஸ்திரிகள் நகோமிக்கொருபுத்திரன் பிறந்
 திருக்கிறுனென்று சொல்லி, அவனுக்கு ஒபெத்
 தென்று பெயரிட்டார்கள்: இவன்தாவீதின் பிதா
 வாகிய ஈஷாயின்பிதா.

பேரேஸ்சந்தியாரின்வரலாறு: பெரேஸ் எத்யெ
 சரோனைப்பெற்றான்.—எத்சரோன் ராமைப்பெற் டிக
 றான், ராம்அம்மின்தாபைப்பெற்றான்.—அம்மின் டிக
 தாபு நாக்கேஷானைப்பெற்றான், நாக்கேஷான் சல்
 மோனைப் பெற்றான்.—சல்மோன் போவசைப் டிக
 பெற்றான், போவஸ் ஒபெத்தைப் பெற்றான்.—ஒஉ
 பெத் ஈஷாயைப் பெற்றான், ஈஷாய் தாவீதைப்
 பெற்றான்.

(௨) க.இரா.௨௧.௮. நீதி.௩௧.௨௩. (ச) எரே.௩௨.௭.௮. ஆதி.௨௩.௮. லேலி.௨௫.௨௫. (இ) ஆதி.௩௮.௩௮. உபா.
 ௨௫.௫.௬. அதி.௩.௮.௩. மத்.௨.௨.௨௪. (ஈ) அதி.௩.௮.௨.௮. (எ) உபா.௨௫.௭.௬. (ஐ) உபா.௨௫.௬. (ஓ) சங்.௭.௨௭.
 ௩. சங்.௭.௨௭.௩. உபா.௨௫.௬. ஆதி.௩.௮.௮.௮. (ஐ) ஆதி.௩.௮.௨௬. க.நாளா.௨.௪. மத்.௧.௩. க.சாமு.௨.௨.௮.
 (ஐ) அதி.௩.௮.௮. ஆதி.௨.௬.௩.௧. ஆதி.௩.௩.௫. (ய) ஊக்.௧.௫.௮. ரோ.௮.௨.௮. ஆதி.௪.௫.௮. சங்.௫.௨.௨. க.சாமு.
 ௧.௮. (ய) ஊக்.௧.௫.௮.௫. (ய) க.நாளா.௨.௪. மத்.௧.௩. (௨) எண்.௧.௭. மத்.௧.௪. (௨) க.நாளா.௨.௮.௮.
 மத்.௧.௬.

சாமுவேலின் முதலாம் புத்தகம்.

க. அதிகாரம்.

க. எல்காநா ஸ்திரிகளிருவரோடும் ஊலோவில் ஆராதனை செய்யும்படி வருஷந்தோறும்போதல்: ச. அன்னாளும் பெனின்னாளும் வாக்குவாதம் பண்ணல்: க. புத்திரபாக்கியத்தினிமித்தம் அன்னாள் தேவனைப்பிரார்த்தித்தல்: டெ. ஏலி அன்னாளுடன்பேசல்: டெ. அன்னாள் புத்திரனைப்பிரசவித்தபடியால் ஆராதிக்கப் போகாமல் வீட்டிலேதங்கல்: உச. சங்கற்பத்தின்படி யெகோவாவிடத்தில் புத்திரனை ஒப்பித்தல்.

எப்ராயீம் மலையைச்சேர்ந்த ராமதாயீம் சோபீமென்னும் ஊரில் எப்ருத்தியனாகிய ரூப்பின் புத்திரனான ஊராகிய புத்திரனாகிய இலியூவின் பெனத்திரனும், எரோகாமியின் புத்திரனாகிய

உ எல்காநா என்றொருவனிருந்தான்.—அவனுக்கு மனைவியர் இருவர்; ஒருத்திக்கு அன்னாளென்றும், மற்றொருத்திக்குப் பெனின்னாளென்றும் பேர்: பெனின்னாளுக்குப் பிள்ளைகளுண்டு, அன்னாளுக்கோ பிள்ளைகளில்லை.—அந்தமனுஷன் சேனாபதியாகிய யெகோவாவுக்கு ஊலோவில் ஆராதனைசெய்யவும், பலியிடவும்; வருஷந்தோறும் தன் நகரத்தினின்றும் போய்வருவான். யெகோவாவின் ஆசாரியர்களாகிய ஒப்னி, பீனிசால் என்னும் எலியின் புத்திரர் இருவரும் அங்கேயிருந்தார்கள்.—எல்காநா பலியிடுஞ் சமயத்தில், தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய புத்திர புத்திரிகள் அனைவருக்கும் பங்குகளைக்கொடுப்பான்.—அன்னாள்மேல் கேசமாயிருந்தபடியால், அன்னாளுக்கு இரட்டித்தபங்குகொடுத்துவருவான்: அவளுக்குக் கருப்பந்தரியாதபடி யெகோவா தடுத்தார்.—அவளுக்குக்கருப்பந்தரியாதபடி யெகோவா தடுத்தினிமித்தம் அவள்துக்கப்பெடும்படி, அவளுக்கு எதிரானியானவள் அவளைவிசனப்படுத்துவான்.—வருஷந்தோறும் அவள் யெகோவாவின் ஆலயத்துக்குப்போயிருக்கிறபொழுது, அவள் அவ்வண்ணமேசெய்துவருகிறபடியால் இவள் அவளை விசனப்படுத்துவான்; அதினால் அவள்போசனம் புண்ணாமல், அழுதுகொண்டிருந்தான்.—அவள் புருஷனாகிய எல்காநா அவளைநோக்கி, அன்னாளே, நீ ஏன் அழுகிறாய்; ஏன் போசனம்பண்ணவில்லை; உன்மனம்விசனப்படுகிறதென்ன; பத்துப்புத்திரரிளும் நான் இருப்பது உனக்கு அதிகமல்லவாவென்றான்.—அவர்கள் ஊலோவிலே போசனபானம் பண்ணிமுடிந்த பின்பு, அன்

னாள் எழுந்திருந்தான். ஆசாரியனாகிய ஏலி யெகோவாவின் ஆலயவாசல் நிலையருகேயுள்ள ஆசனத்திலிருந்தான்.—அவன்மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவைநோக்கிப்பிரார்த்தித்து,—சேனாபதியாகிய யெகோவாவே; உமயகதடியான் படெங்கிலேசத்தைப்பார்த்து, உமதடியானை மறவாமல் நினைந்து, உமதடியானுக்கு ஒரு புத்திரனை அருளினால், அவனை அவனுடைய ஆயுள்முழுவதும் யெகோவாவுக்கே ஒப்பிப்பேன், அவன்தலையின்மேல் செளரகன் கத்திபடாமலிருக்குமென்று சொல்லி, ஒரு சங்கற்பம் பண்ணினான்.—அவன் யெகோவாவின் சந்நிதியில் மிகவும் பிரார்த்தித்து நிற்கையில், ஏலி அவன் வாயைப்பார்த்தான்.—அன்னாள் மனதில்கி டெயானித்ததெயொழிய அவன் சத்தம் கேட்கப்பட்டவில்லை; அவன் உதடுகள்மாத்திரம் அசைந்தன: ஆதலால் அவன் வெறியாயிருக்கிறுளென்று ஏலி நினைத்தான்.—ஏலி அவளைநோக்கி, நீ ஏதுவயசரைக்கும் வெறியாயிருப்பாய்; உன்றிராட்சரசத்துக்குவிலகிவிடுஎன்றுசொல்லல்;—அன்னாள் உத்திரமாய், அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனோதுக்கமுன்னஸ்திரி, நான் திராட்சரசத்தையாவது, எந்த மதுவையாவது குடிக்கவில்லை: யெகோவாவின் சந்நிதியில் என்மனோவாஞ்சையைவெளிவிட்டேன்.—உமதடியானைப்பீலி டெயாவின் மகனென்று எண்ணுகிறும்: மிருந்த விசாரத்தினாலும், துக்கத்தினாலும் இதுவரைக்கும் பேசினேன் என்றான்.—அப்பொழுது ஏலி உத்திரமாய், இஸரவேலின் தேவன் தம்மிடத்தில் நீ பிரார்த்தித்ததை உனக்கு அருளுவாராக: நீசமாதானத்துடனேபோவென்றான்.—அந்தஸ்திரி யெகோவாவைநோக்கி, உமதடியானுக்கு உமதுதையைகிடைக்கவேண்டுமென்றுசொல்லப் புறப்பட்டுப்போய்ப்போசனம்பண்ணினான். அப்புறம் அவன் முகம் வாட்டமாயிருக்கவில்லை.—அவர்கள் அதி டெகாலயிலெழுந்து, யெகோவாவின் சந்நிதியில் நமஸ்காரம்பண்ணி, ராமாவிலிருந்த தங்கன்வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்: எல்காநா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; யெகோவா அவளை நினைந்தருளினார்.—காலக்கிரமப்படிய அன்னாள் கருப்பந்தரித்து, ஒருபுத்திரனைப்பெற்று; இவனை நான் யெகோவாவிடத்திற்கேட்டேனென்றுசொல்லி, அவனுக்குச் சாமுவேல்என்றுபேரிட்டான்.—எல்காநா தன் சமஸ் உச தகுடும்பத்தாரோடும் யெகோவாவுக்குத் தன்

(க. அதி. க.) யாத்.உக.யெ. உபா.யெ.யெ. லூக்.உச.சக. உபா.யெ.யெ.யெ. யோச.யெ.யெ. (ச) உபா.யெ.யெ.யெ.யெ. (ஊ) ஆதி.கய.உ.உ. (உ) யோபு.உச.உ. (அ) ரூத்.ச.யெ. (க) அதி.க.க. (ய) யோபு.யெ.யெ. யோபு.யெ.க. உ.சாமு.யெ.யெ.யெ. (யெ) ஆதி.க.யெ.உ.உ. நியாய.யெ.க.க. ஆதி.உக.க.உ. யாத்.ச.க.க. உ.சாமு.யெ.யெ. சங்.உ.யெ.யெ. ஆதி.யெ.க. எண்.ச.யெ. நியாய.யெ.யெ. (யெ) சங்.க.உ.உ. (யெ) உபா.யெ.யெ. (யெ) நியாய.யெ.யெ. மாற.யெ.க. லூக்.எ.யெ. சங்.உ.யெ.யெ. (யெ) ஆதி.க.க.யெ. ரூத்.உ.யெ. பிர.க.எ. (யெ) ஆதி.ச.க. ஆதி.க.யெ.உ.உ. (உக) வச.க.

வருஷாந்தரபலியையிடவும், தன் சங்கற்பத்தை
 ௨௨ நிறைவேற்றவும் ஏறிப்போனான்.—அண்ணன்
 மாத்திரம் போகவில்லை; அவன் தன் புருஷனை
 நோக்கி, பிள்ளை முலைமறக்குமுன் நான்போக
 மாட்டேன், பின்பு அவன் யெகோவாவின்
 சந்நிதியில் வெளிப்பட்டி, அங்கே நித்தமுந்தங்
 ௨௩ கும்படி அவனைக்கொண்டுபோய்விடுவேனென்
 றான்.—அவன் புருஷனாகிய எல்க்கானா அவனை
 நோக்கி, நீ உன் இஷ்டப்படிசெய்; அவன்முலை
 மறக்குமளவும் இங்கேயிரு; யெகோவா தம
 துவாக்கை மாத்திரம் நிறைவேற்றுவாராகவென்
 றான். ஸ்திரி அங்கேபோகாமலிருந்து, தன் புத்தி
 ரன்முலைமறக்குமளவும் பால்கொடுத்துவந்தாள்.—
 ௨௪ அவன் முலைமறந்தபின்பு, அவன் அவனை, மூன்
 றுகாரையும், ஒரு ஏமாமாகவும், ஒருதுருத்திராட்
 சரசமுமாகிய இவைகளோடும், ஐலோவிலுள்ள
 யெகோவாவினாலயத்துக்குக்கொண்டுபோன
 ௨௫ ன்: அப்பொழுது பிள்ளைகுழந்தை.—அவர்கள் ஒரு
 காளையைக்கொண்டு, பிள்ளையை வலியிடத்திற்
 ௨௬ கொண்டிப்போனார்கள்.—அவள் என் ஆண்டவனே,
 யெகோவாவை நோக்கிப் பிரார்த்தித்துக்கொ
 ண்டு, இங்கே உமக்குச்சமீபத்தில் நின்ற ஸ்திரிரா
 ௨௭ னேயென்று, உமது பிராணனைக்கொண்டுசொல்
 லுகிறேன்.—இந்தப் பிள்ளையின் பொருட்டுப் பி
 ரார்த்தித்தேன்; யெகோவா தம்மை நோக்கி
 நான் பிரார்த்தித்துக்கேட்டபடி எனக்கருள்செய்
 ௨௮ தார்.—ஆதலால் நான் பிரார்த்தனைபண்ணிப் பெற்
 ம இவனை யெகோவாவுக்குத்திரும்ப ஒப்பிக்
 கிறேன்; இவன் தன்னாயுள்பரியந்தம் யெகோ
 வாவுக்கு ஒப்பிக்கப்பட்டிருப்பான் என்றான்.
 அங்கே அவன் யெகோவாவுக்கு ஆராதனை
 செய்தான்.

உ. அதிகாரம்.

க. அண்ணன் பாட்டுப்பாடல்: யெ. வீட்டுக்குத்தி
 ரும்பல்: யெ. வலியின் புத்திரார்தாராருடைய
 தல்: யெ. சாமுவேல்தொண்டிசெய்தல்: ௨௩. ஏ
 வலியின் ஆசிரியாதத்தினால் அண்ணன் புத்திரரைப்
 பெறல்: ௨௨. எவ்விதன் புத்திரரைக் கண்டித்தல்:
 ௨௭. வலியின் வமிசத்துக்கு விரோதமாகச் சா
 பம்வெளிப்படல்.

அப்பொழுது அண்ணன் உமது இரட்சிப்பினி
 மித்தம் நான் மகிழுகிறேன், ஆதலால் என் இரு
 தயம் யெகோவாவில் களிசூருகின்றது, யெ
 கோவா மூலமாக என் கொம்பு உயர்ந்திருக்கின்
 ௨ றது; என்சத்துருக்கள்மேல் என்வாய்திறக்கப்பட்
 டிருக்கின்றது.—யெகோவாவைப்போலப்பரி
 சுத்தமுள்ளவர் ஒருவருமில்லை: உம்மையொழி

யவேறொருவருமில்லை: எங்கள் தேவனைப்போ
 ல ஒருகண்மலையுமில்லை.—யெகோவாவே ஞா
 ௩ னமுள்ளதேவன், அவரேகிரியைகளைச்சீர்தூக்
 கிப்பார்க்கிறார்; ஆதலால் இனிவீம்புபேசாதிருங்
 ௪ கள்: கஞ்சொசொசொசொசொசொசொசொசொசொ
 புறப்பட்டுவெண்டாம்.—பிராக் கிரமவீரரின் விற்
 ௫ கள் முறிந்தன, இடறிவிழுந்தவர்கள் வல்ல
 மையினால் இடைக்கச்சக் கட்டிக்கொள்ளுகி
 ௬ றார்கள்.—ஆகாரத்தினாலே திருத்தியடைந்தவர்
 கள் கூலிக்கு வேலைசெய்கிறார்கள்; பசியாயிருந்
 ௭ தவர்கள் ஆறியிருக்கிறார்கள்: மலடியாயிருந்தவன்
 ஏழுபெற்றான்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவ
 ௮ னோ மெலிவடைகிறான்.—யெகோவா கொல்
 ௯ லுகிறார், உயிர்ப்பிக்கிறார்: மரித்தோர்ஸ்தலத்துக்
 குஇறக்குகிறார், அதினின்றும் மேறவருகிறார்.—யெ
 ௧ ௦ கோவா தரித்திரமாக்குகிறார், செல்வமாக்குகி
 ௧ ௧ றார்: அவர் தாழ்த்துகிறார், உயர்த்துகிறார்.—பூமி
 ௧ ௨ யின் அத்திபாரங்கள் யெகோவாவுக்குரியன,
 அவரே அவைகளின்மேல் பூமியைநிலைப்படுத்தி
 ௧ ௩ யிருக்கிறார்: ஆகையால் பிரபுகளுடனேவீற்றிருக்
 கவும், மகிமைபொருந்தியசிக்காசனத்தைச்சுதந்
 ௧ ௪ தரிக்கவுந்தக்கதாக, தரித்திரரைப் புழுதியினி
 ன்றுந்துக்கி, யாசனை எருக்களத்தினின்றும் உ
 ௧ ௫ யர்த்துகிறார்.—அவர்தமது பரிசுத்தர்களின் கால்க
 ௧ ௬ னைப்பாதுகாப்பார், துன்மார்க்கர் இருளிலேமெள
 னமாவார்கள்; வலிமையினால் எந்தமனிதனும்
 ௧ ௭ மேற்கொள்ளான்.—யெகோவாவின் விரோ
 ௧ ௮ திகள் சின்னபின்னமாக்கப்படுவார்கள்; யெ
 கோவா வானத்தினின்றும் அவர்கள்மேற் கு
 ௧ ௯ மிறுவார்: பூலோகத்தினெல்லையிலுள்ளவர்களுக்
 குநியாயத்தீர்ப்புக்கொடுப்பார்; அவர்தமதுசுயரா
 ௨ ௦ சாவுக்குவல்லமையருளி, தமது அபிஷேகம்பெற்
 மவரின் கொம்பை உயர்த்துவாரென்று சொல்லிப்
 பிரார்த்தனைபண்ணினான்.—பின்பு எல்க்கானா ரா
 ௨ ௧ மாவிலிருந்ததன்வீட்டுக்குப்போனான். பாலகன்
 ௨ ௨ வலிக்கு முன்னாக யெகோவாவுக் காராதனை
 செய்துகொண்டிருந்தான்.
 ௨ ௩ வலியின் புத்திரர் பீலியாவின் மக்கள்; அவர் யெ
 ௨ ௪ கள் யெகோவாவை அறியவில்லை.—எவனா யெ
 ௨ ௫ கிலும் பலியிடுங்காலத்தில் அதின் மாமிசத்தை
 ௨ ௬ அவிக்கையில், ஆசாரியனுடைய பணிவிடைக்
 ௨ ௭ காரன் மூன்று முன்னுடைய கருவியொன்று
 ௨ ௮ தன் கையிலேகொண்டெடுத்து,—அதினாலே கலயி
 ௨ ௯ சத்துக்குள்ளாயினும், பாணக்குள்ளாயினும், ச
 ௩ ௦ ருவத்துக்குள்ளாயினும், சட்டிக்குள்ளாயினும்
 ௩ ௧ குத்துவான்; மூட்கருவியினாலேகுத்துண்டவை
 ௩ ௨ களெல்லாவற்றையும் ஆசாரியன் தனக்கென்

(௨௨) லூக். ௨. ௨௪. வச. யெ. ௨௫. அதி. ௨. யெ. ௨௫. அதி. ௩. யாத். ௨. ௧. (௨௩) எண். ௩. ௭. ௨. சாமு. ௭. ௨. ௫. (௨௪) உபா. யெ. ௨. ௫. ௩. யோச. யெ. ௩. (௨௫) லூக். ௨. ௨. ௨. (௨௬) ஆதி. ௪. ௨. ௫. (௨௭) மத். ௭. ௫. (௨௮) வச. யெ. ௨. ௨. ஆதி. ௨. ௨. ௨. ௫. — (௨. அதி. ௧.) பிலி. ௪. ௧. லூக். ௧. ௧. ௧. சங். ௧. ௨. ௩. சங். ௧. ௩. ௪. சங். ௨. ௩. ௫. (௨) யாத். யெ. ௨. ௨. ௩. சங். ௧. ௨. ௪. சங். ௧. ௩. ௫. உபா. ௪. ௩. ௫. ௨. ௨. ௩. ௫. (௩) சங். ௧. ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௪) சங். ௧. ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௫) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௬) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௭) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௮) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௯) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௧௦) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௧௧) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௧௨) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௧௩) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௧௪) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௧௫) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௧௬) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௧௭) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௧௮) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௧௯) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௨௦) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௨௧) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௨௨) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௨௩) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௨௪) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௨௫) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௨௬) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௨௭) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௨௮) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௨௯) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௩௦) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௩௧) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௩௨) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௩௩) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௩௪) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௩௫) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௩௬) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௩௭) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௩௮) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௩௯) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௪௦) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௪௧) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௪௨) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௪௩) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௪௪) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௪௫) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௪௬) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௪௭) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௪௮) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௪௯) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩. (௫௦) சங். ௧. ௩. யெ. ௩. ௩. ௩.

றெடுத்துக்கொள்ளுவான். வழக்கமாக ஆசாரியன் சணங்கரிடத்தில் இப்படியே செய்துவருவான்: ஊரிலோவிலே வரும் சமஸ்த இஸரவேலரிடத்திலும் இப்படியே செய்துவந்தார்கள்.—

யென அன்றியும் அவர்கள் நினைத்தைத் தகிக்குமுன், ஆசாரியனுடைய பணிவிடைக்காரன்வந்து, பலியிகெறவனைநோக்கி, ஆசாரியர் பச்சை இறைச்சியையே யன்றி, அவித்ததை உன் கையில் வாங்கமாட்டார்; ஆதலால் அவருக்குப்பொரிக் கிறதற்கு இறைச்சி தரவேண்டுமென்று கேட்டு யென யிடத்தில்,—அந்த மனிதன் அவனைநோக்கி, நினைத்தைத் தாமசயில்லாமல் தகிக்கவேண்டும், பின்பு உன்னை இடப்பட்டி எடுத்துக்கொள்ள லாமென்று சொல்வதும், இவன் அதற்குத்தர மாக அவனைநோக்கி, அப்படியல்ல, இப்பொழு தே தா, தரவிட்டால் பலாக்காரமாயெடுத்துக் கொள்வேனென்று சொல்வதுமுண்டு.—இப்ப டியே அந்தவாலிபர் செய்துவரும் பாவம் யெ கோவா வின் பார்வையில் மிகவுல்கொடுமையாயிருந்தது: மனிதர் யெ கோவாவுக்குரிய காணிக்கையை வெறுத்தார்கள்.

யெ சாமுவேலென்னும் பாலகன் சணல்துலாற் செய்த எபோத்து வஸ்திரத்தைத் தரித்துக்கொண்டு, யெ கோவாவின் சக்ரிதியில் ஆராதனைசெய்து வந்தான்.—அவனுடைய மாதா அவனுக்கு ஒரு சிறிய சட்டையைத்தைத்து, வருஷாந்தரபலியிடம் படி தன் புருஷனோடே வருஷந்தோறும்போகும்பொழுது கொண்டுபோய்க்கொடுப்பான்.

யெ ஏலி எல்க்கானுவையும், அவன் மனைவியையும்நோக்கி, இந்த ஸ்திரி யெ கோவாவுக்கு ஒப்பித்ததற்கிடாக, யெ கோவா இவன் வழியாய் உனக்குச் சந்ததியை அருளக்கடவரென் றுசொல்லி ஆசீர்வதித்தான். பின்பு அவர்கள் தங் உசகன் லீட்டுக்குப்போய் விட்டார்கள்.—யெ கோவா அன்னனைக்கடாட்சிக்க, அவன் கருப்பந்தரித்து மூன்றுபுத்திரரையும், இரண்டுபுத்திரிகளையும் பெற்றான். சாமுவேலென்னும் பாலகன் யெ கோவாவின் சக்ரிதியில் வளர்ந்தான்.

யெ ஏலி அதிலிருத்தனான, அவன்தன்புத்திரர் சமஸ்த இஸரவேலரிடத்திலும் செய்தயாவையும், சபையின் ஆவாசவாசலிற் கூட்டங்கெடுகெறஸ்திரிகளுடனே சயனிக்கிரூக்கொன்பதையுங்கேள் உகலிப்பட்டு,—அவர்களைநோக்கி, உங்கள் தராசாரங்களைமெல்லாம் இந்தச் சமஸ்தசணங்கரிடத்திலுங் கெட்டிருக்கிறேன், நீங்கள் என் இப்படிச் உசசெய்கிறீர்கள்.—போதும், என்மக்களே, நான் கேட்கிறசெய்தி கல்லதல்ல: யெ கோவாவுக்குரிய சணங்கன் கட்டளையை மீறுவதற்கு நீங்க உகனே காரணர்.—ஒருவன் மனிதனுக்கு விரோத

மாக்குற்றஞ்செய்தால், நியாயாதிபதி அவனுக்கு நியாயத்தீர்ப்புச்செய்வான்: ஒருவன் யெ கோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தால், அவனிமித்தம் வேண்டிடல்பண்ணத் தக்கவனார் என்ருன்; யெ கோவா அவர்களைக் கொலைசெய்யத் திருவுளங்கொண்டபடியினால், அவர்கள் தங்கள் பிதாவின் வாக்குக்குச் செவிகொடாதிருந்தார்கள்.—சாமுவேலென்னும் பாலகன் வளரவ உசளர, யெ கோவாவிடத்திலும் மனிதரிடத்திலும் தயைபெற்றான்.

தேவதாசனெருவன் ஏலியிடத்தில்வந்து, அ உளவனைநோக்கி, உன்பிதா வமிசீத்தார் எகிப்திலே பார்வோன்விட்டிலேயிருந்தபொழுது, நான் அவர்களுக்குத் தரிசனையாகி,—என்வேதிகையிலே உபபலியிடம்படிக்கும், தூபங்காட்டும் படிக்கும், என்சமுசத்தில் எபோத்து வஸ்திரத்தைத் தரித்திருக்கும்படிக்கும், இஸரவேலின் சமஸ்தகோத்திரங்களினின்றும் அவனை எனக்கு ஆசாரியனாகும்படி தெரிந்துகொண்டு, இஸரவேல் சந்தரியார் அக்கினியிலிடுஞ் சகல பலிகளையும் உன்பிதாவமிசீத்தாருக்குக் கொடுத்தேன்ல்லவா.—என் உகவாசஸ்தலத்திலே செலுத்துப்படி நான்வகித்தபலியையுங்காணிக்கையையும் நீங்கள் உதைக்கிறதென்ன; என்சணங்கனாகிய இஸரவேலின்சிறந்தகாணிக்கைகளைக்கொண்டு உங்களைப் புடிடியாக்கிக்கொள்ளும்படி, என்னிலும் உன்புத்திரரைமதிக்கிறதென்னவென்று யெ கோவா சொல்லுகிரார்.—இன்னும்இஸரவேலின் தேவனாகிய கூயெ கோவா, என்னைமதிக்கிறவர்களை நானும் மதிப்பேன், என்னை அவமதிக்கிறவர்கள்தாரும் அவமதிக்கப்படுவார்கள், உன்விட்டாரும் உன்பிதாவமிசீத்தாரும் சதாகாலமும் என்சக்ரிதியில் ஆராதனை செய்யவேண்டுமென்றுசொல்லியிருந்தும், இனி அது எனக்குத்தரமாயிருப்பதாக.—உன்புயத்தையும், உன்பிதா வமிசீத்தாரின் புயத் கூதையும்தரித்துப்போடுவேன், அதினால் உன்விட்டிலொரு கிழவனுமில்லாதொழியும் நாட்கள் வரும்.—இஸரவேலருக்குச்செய்யத் திருவுளங் கூகொண்டசகலநன்மைக்கும் மாறாக ஆவாசத்துக்குநேரிடுந் தீமையைக்காரண்பாய், உன்விட்டில் ஒரு கிழவனுமிருப்பதில்லை,—உன்னில் தோன் கூகறினவனும், என்வேதிகையினின்றும் நான் சேதியாமல் விட்டவனுமாகிய மனிதன் உன்கண்களைக்கெடுத்து, உன் இருதயத்தை விசனப்படுத்தும்படி மீந்திருப்பான்: உன்வமிசீத்திலுள்ளசமஸ்தரும் இளம்பருவத்திலிந்துபோவார்கள்.—ஒப்பினி பீனிகாஸ் என்னும் உன்புத்திரரிருவரும் கூசரும் வருங்காரியமே உனக்கடையாளமாயிருக்கும்; அவர்களிருவரும் ஓரேகாளிலே சாவார்

(யெ) லேவி.கூ.கூ. (யெ) ஆதி.கூ.யெ. மல்.உ.யெ. (யெ) வச.யெ. யாத்.உ.ச. உ.சாமு.கூ.யெ. (யெ) அதி.க.கூ. (உய) ஆதி.யெ.யெ. அதி.க.உ.ச. (உக) வச.உக. நியா.யெ.உ.ச. அதி.கூ.யெ. ஓர்க்.க.யெ. ஓர்க்.உ.ச.யெ. (உஉ) யாத்.கூ.யெ. (உரு) எண்.யெ.கூ. யோச.யெ.உ.யெ. நீதி.யெ.யெ. (உச) வச.உக. நீதி.கூ.ச. ஓர்க்.உ.கூ. அப்.உ.ச.ச. ரோ.யெ.யெ. (உஎ) க.இரா.யெ.கூ. யாத்.ச.யெ.உ.எ. (உஅ) யாத்.உ.ச.க.ச. எண்.யெ.கூ. லேவி.உ.கூ.யெ. எண்.கூ.யெ. (உக) உபா.கூ.யெ.யெ. உபா.யெ.கூ. (கூ) யாத்.உ.கூ. எரே.யெ.கூ.யெ. சவ்.யெ.உ.க. சவ்.கூ.யெ. மல்.உ.கூ. (கூச) க.இரா.உ.உ.எ. எசேக்.ச.யெ. (கூஉ) சக.யெ.ச. (கூச) க.இரா.யெ.கூ. அதி.ச.யெ.

கரு கன்.—நான் ஏன் உள்ளத்திலும் என்சித்தத்திலு முள்ளதற்கேற யாவையுஞ் செய்யத்தக்க ஒரு உண்மையான ஆசாரியனையெழுப்பி, அவனுக் கொரு ஸ்திரமான ஆலயத்தைக் கட்டுவேன்: நான் ஏற்படுத்தும் அபிஷேகம்பெற்றவரின்முன் பாகச்சதாசாலமும் ஆராதனைசெய்வான்.—உன் வீட்டில் மீந்திருக்கும் ஒவ்வொருவனும் வெள் ளிப்பணத்தையும் அப்பத்துண்டையும் பெறும் படிக்கு அவனிடத்திற்போய்வணங்கி, அவனை நோக்கி, நாளை அப்பத்துண்டைப் புசிக்கும் பொருட்டி, ஆசாரியருக்கேற்ற யாதொன்றைச் செய்ய என்னை ஏற்படுத்தவேண்டும் என்பார்க ளென்று சொல்லுகிறாரென்றான்.

௩. அதிகாரம்.

க. யெகோவா சாமுவேலைக்கூப்பிடல்: யக. ஏவியின் வயிசத்தின் நாசம் சாமுவேலுக்குத் தெரிவிக்கப்படல்: யடு. அதைச்சாமுவேல் ஏ லிக்குத்தெரிவித்தல்: யக. சாமுவேல்மேன்மையி ல் அதிகரித்தல்.

சாமுவேலென்னும்பாலகன் ஏவிக்குமுன்னின்று யெகோவாவுக்காராதனை செய்துவந்தான். அக்காலத்தில் யெகோவாவின் வாக்குக்கி டைப்பது அரிது; பிரத்தியட்சமான தரிசன முயில்லை.—ஏவி தன்னுடையஸ்தானத்திற்படுத் துக்கொண்டிருந்தான், அவனுக்குப் பார்வை செல்லாதபடிக்கு அவன்கண்கள் இருளடைந் தன; தேவனுடைய பெட்டிவைத்திருந்த யெகோவாவின் ஆலயத்திலே தேவனுடைய விளக்கு அவிழுமுன்னே, சாமுவேல் படுத்துக் கொண்டிருந்தான்.—அப்பொழுது யெகோவா சாமுவேலைக் கூப்பிட்டார்: அவன் இங்கேயி ருக்கிறேனென்று சொல்லிக்கொண்டு,—ஏவியி னிடத்தில் ஒடி, நீர் என்னைக்கூப்பிட்டீரே, இங் கேயிருக்கிறேனென்றான். அதற்கு அவன் நான் கூப்பிடவில்லை; போய்ப்படுத்துக்கொள்ளென் றுசொல்ல, அவன்போய்ப்படுத்தான்.—யெகோவா திரும்பவும் சாமுவேலைக் கூப்பிட்டார். சாமுவேல் எழுந்து ஏவியினிடத்திற்போய், நீ ரென்னைக்கூப்பிட்டீரே, இங்கேயிருக்கிறேனெ ன்றான். அதற்கவன் நான் என்மகனே, உன்னைக் கூப்பிடவில்லை; போய்ப்படுத்துக்கொள்ளென் றான்.—சாமுவேல் யெகோவாவைஇன்னுமறி யவுயில்லை, யெகோவின்வாக்கு அவனுக்கு இ ன்னும்வெளிப்படுத்தப்படவுயில்லை.—யெகோவா மூன்றாந்தரம் சாமுவேலைக் கூப்பிட்டார். அவனெழுந்து ஏவியிடத்திற்போய், நீர் என் னைக் கூப்பிட்டீரே, இங்கேயிருக்கிறேனென் றான். அப்பொழுது ஏவி யெகோவா பாலக னைக்கூப்பிட்டாரென்று அறிந்துகொண்டான்.—

பின்பு சாமுவேலைநோக்கி, நீபோய்ப்படுத்துக் க கொள்: அவர்உன்னைக்கூப்பிட்டால், யெகோவாவே சொல்லும்; அடியென் கேட்கிறேனென்று சொல்லென்றான். சாமுவேல் போய்த் தன்னுடைய ஸ்தானத்திலே படுத்தான்.—யெகோவாவா வந்துநின்று மறுதரமும் சாமுவேலே, சாமுவேலே, என்று கூப்பிட்டார். அதற்குத்தரமாகச் சாமுவேல், சொல்லும்; அடியென் கேட்கிறேனென்றான்.—யெகோவா சாமுவேலை யெகோவா, கேட்பவர்களினவருக்கும் இரண்டுகாதினத்தொளிக்கும் வண்ணம், இலரவருக்குள்ளே ஒன்றுசெய்யப்போகிறேன்.—நான் ஏவி யெவியின் குடும்பத்தைக்குறித்துச் சொல்லியாவையும் அவனுக்கு விரோதமாக அந்நாளிலேநடப்பிப்பேன்: தொடங்கும்பொழுது நிறைவேற்றுவேன்.—அவன் தன்புத்திரர் தங்களைத்தாமே யெசுபிக்கப்பட்டவர்களாக்கினதை அறிந்தும் அவர்களை ஒறுக்காமல் செய்தபாவத்தினியித்தம், அவன் குடும்பத்தாருக்கு என்றுமொழியாத நியாயத்திர்ப்புச்செய்வேன்.—ஏவியின் குடும்பத்தார் யெசு செய்தபாவம் பவியிலூலாகியும், காணிக்கையிலூலாகியும், நியாணமாகமாட்டாதென்று ஏவியின் குடும்பத்தாருக்கு ஆணையிட்டிருக்கிறேனென்றார்.—சாமுவேல் விடியும்பெட்டு படுத்தி யிருந்து, பின்பு யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளைத்திறந்தான். சாமுவேல் ஏவிக்கு அந்தத்தரிசனத்தை வெளிப்படுத்தப் பயந்தான்.—ஏவி என்மகனாகியசாமுவேலே என்று சாமுவேலைக்கூப்பிட, இவன் இங்கேயிருக்கிறேனென்றான்.—அப்பொழுது அவன் யெகோவா உயெனக்குச்சொல்லிய வாக்கென்கள்; எனக்கதைமைக்காரியண்டாம்: அவருனக்குச் சொல்லிய சகலகாரியங்களுள்ளும் வதாவது ஒன்றை எனக்குமறைத்தால், தேவன் உனக்கு அப்படியும், அதற்குகிறமுஞ் செய்வாராகவென்றான்.—அதி யெலூல் சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறையாமல், எல்லாவற்றையுஞ் சொன்னான். அதற்கவன் அவரே யெகோவா: அவர்தமது பார்வைக்கு நலமானதைச்செய்வாராகவென்றான்.—சாமுவேல்வளர்ந்தான், யெகோவா அவனு யெகடனிருந்தார், அவர் தமதுவாக்குகளிலொன்றுந் தவறவிடவில்லை.—சாமுவேல் யெகோவா உயெவுக்குத்தீர்க்கதரிசியாகஏற்படுத்தப்பட்டானென்பது தாண்டமுதல் பேர்ஷேபா வரைக்குமுள்ள சமஸ்த இலரவேலருக்கும் தெரியவந்தது. யெகோவா அப்புறம் ஐலோவிலே தரிசனயாரார்.—யெகோவா ஐலோவிலே தமதுவாக்கெககிலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.

(கரு) க. இரா. உ. கரு. க. நாளா. உ. க. உ. எசேசு. ச. யடு. உ. சாமு. எ. யக. உ. எ. க. இரா. யக. க. அ. ச. உ. உ. க. க. இரா. உ. உ. எ. —(க. அதி. க.) அதி. உ. யக. ச. ந. எ. ச. க. ஆமோ. அ. யக. வ. ச. உ. க. (உ) ஆதி. உ. எ. க. (க) யாத். உ. எ. உ. க. லேவி. உ. ச. க. உ. நாளா. யக. யக. அதி. க. க. (எ) அ. ப. யக. உ. (யக) உ. இரா. உ. க. ய. எ. ரே. யக. க. (ய. உ) அதி. உ. க. ய. —(யக) அதி. உ. உ. க. ய. க. எசேசு. எ. க. அதி. உ. ய. உ. ய. எ. உ. உ. அதி. உ. உ. க. உ. (யச) என். யடு. க. ய. க. எ. சா. உ. உ. ய. (யெ) ருத். க. ய. எ. (ய. அ) யோபு. க. உ. க. ச. ந. க. க. எ. சா. க. க. அ. (யக) அதி. உ. உ. க. ஆதி. க. க. உ. உ. க. அதி. க. க. (உ. ய) நியா. உ. ய. க. (உ. க) வ. ச. க. ச.

ச. அதிகாரம்.

க. எபேனேசரில் இலரவேலர்தோல்வியடைதல்: ௩. ஐலோவீனீனிறும் உடன்படிக்கைப்பெட்டி யைப்பாளயத்துக்குக் கொண்டிபோதல்: ௩. திருமப்பவுந்தோல்வியடைதல்: எவியின்புத்திரர் இருவரும் மாண்டிபோதல்: ௩௩. அதைக்கேள் விப்பட்டு எவீ மரித்தல்: ௩௬. அவன் மருமகன் பிரசவித்து மரணமடைதல்.

சாமுவேலின் வாக்கு இலரவேலர் சமஸ்தருக்கும் கிடைத்தது. இலரவேலர் பெலிஸ்தியரை எதிர்த்துயுத்தஞ்செய்யப்பறப்பட்டு, எபேனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினூர்கன்: பெலிஸ்தியரோ அப்பெக்கிலே பாளயமிறங்கினூர்கன்.—பெலிஸ்தியர் இலரவேலருக் கெதிராக அணரவருத்தார்கன்: யுத்தம் அதிகரித்தவாமுது, இலரவேலர் பெலிஸ்தியருக்குமுன் முறிய அடிக்கப்பட்டார்கன்: இவர்கன் யுத்தகனத்திலே சேனைகளில் ஏறக்குறையநாலாயிரம்பேரைக் கொன்றார்கன்.—சனங்கன் பாளயத்துக்குத் திரும்பி வந்தபொழுது, இலரவேலின் முதியோர் இன்று யெகோவா பெலிஸ்தியருக்கு முன்பாக எங்கனே முறிய அடித்ததென்ன; யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி நமக்குள்ளேயிருந்து, நம்மரை நம்முடைய சத்துருக்கன் கையினீன்றும் இரட்சிக்கும்பொருட்டு, அதை ஐலோவீலிருந்து கொண்டு வரக்கடவோமென்றார்கன்.—அப்படியே கெருபிகளின் மத்தியிலே வாசமாயிருக்கிறசேராபதியாகிய யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக்கொண்டெவரும் படி ஐலோவுக்கு ஆளனுப்பினார்கன்: எவியின் புத்திரராகிய ஒப்னி பீனிகாஸ் என்னும் இருவரும், தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டியோடும் அங்கேயிருந்தார்கன்.—யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டிபாளயத்திலேவர, இலரவேலர் எல்லாரும் பூயியிரத்தக்கதாக உரத்தசத்தமாய் ஆரவாரித்தார்கன்.—அவர்கன் ஆரவாரித்தசத்தத்தைப் பெலிஸ்தியர் கேட்டபொழுது, எபிரேயருடைய பாளயத்தில் ஆரவாரமான இற்தப் பெரியசத்தமென்றார்கன்; யெகோவாவின் பெட்டிபாளயத்தில்வந்ததென்பது அவர்களுக்குத்தொரியவந்தது.—தேவன் பாளயத்தில் வந்தாரென்று சொல்லிப் பெலிஸ்தியர் பயந்து, ஐயோ, இதுவரையும் இப்படி நடக்கவில்லை யே.—ஐயோ, அந்தமகத்துவமான தேவர்க்கைக்கு நம் மைத்தப்புவிக் கவல்வலவன்யாவன்; எகிப்தியரைச் சகல விதவாதகனினும் வனத்தில் தண்டித்த தேவர்கன் அவர்கனே.—பெலிஸ்தியரே, திடங்கொண்டு ஆண்மையைக்காட்டுங்கன், எபிரேயர் உங்களுக்கு அடிமையாயிருந்துபோல, நீங்கரும் அவர்களுக்கு அடிமையாயிராதபடி ஆண்மையுடையவர்களாய் யுத்தஞ்செய்யுங்கென்றார்கன்.

பெலிஸ்தியர் யுத்தஞ்செய்தபொழுது இலரவேலர் முறிய அடிக்கப்பட்டு, அவரவர் தங்கள் தங்கள் கூடாரத்துக்கோடிப்போனார்கன்: மகாசங்காரமுண்டாயிற்று; இலரவேலருக்குள் முப்பதினாயிரங்காலாட்கள் விழுந்தார்கன்: யெகோவாவின் பெட்டி பிடிக்கப்பட்டது.—எவியின் யக புத்திரராகிய ஒப்னி பீனிகாஸ் என்னும் இருவரும் மாய்ந்தார்கன்.

அன்றைத்தினமே பேன்யாமீன் கோத்திரத்தா ௩௨ னெருவன் சேனைகளை விட்டோடி, தன் வஸ்திரங்களைக்கிழித்து, தன் தலையின்மேல் புழுதியைவாரிப்போட்டுக்கொண்டு ஐலோவுக்குவந்தான்.—அவன் வருகையில் எவீ தேவனுடைய யக பெட்டியினிமித்தம் மனநடுக்கமாய் வழியருகே காத்துக்கொண்டு ஒரு ஆசனத்தினமேலிருந்தான்: அந்த மனிதன் நகரத்திற்கென்று செய்தியைத் தெரிவிக்க, நகரத்தார்யாவருங் குரவிட்டமுதார்கன்.—அழுகிறசத்தத்தை எவீகேட்டு, இந்த அம யசனியின் இரைச்சலென்னவென்று வினவ; அந்த மனுஷன் விரைந்துபோய் எவீக்குச் செய்திகளைத்தெரிவித்தான்.—எவீக்குத் தொண்ணூற்றெட்டு இவையது; அவன் நிலைக்கண்பட்டவனுபடியினாலே அவன் பார்க்கக்கூடாதிருந்தான்.—அந்த யக மனிதன் எவியை நோக்கி, சேனையைவிட்டுவந்தவன்நான்தான், இன்று நான் சேனையைவிட்டு ஒடிவந்தேனென்றான். அப்பொழுது இவன் என்மகனே, அங்கே நடந்த காரியமென்னவென்று கேட்க,—தூதன் அதற்குத்தரமாக, இலரவேலர் யச பெலிஸ்தியருக்கு முன்னின்றும் ஒடிவிட்டார்கன், சனங்களுக்குள்ளே மகாசங்காரமுண்டாயிற்று, உமது புத்திரராகிய ஒப்னி பீனிகாஸ் என்னும் இருவரும் மாய்ந்தார்கன், தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டுப் போயிற்றென்றான்.—தேவனுடைய பெட்டியைக்குறித்துச் சொன்ன யச மாத்திரத்தில் அவன்தானிருந்த ஆசனத்தைவிட்டுப் பின்புறமாக வசலருகே விழுந்து, விருத்தனுக் கனத்ததேகத்தையுடையனுமாயிருந்தபடியால் கழுத்துமுறிந்திற்றுபோனான்: அவன் இலரவேலரை நாற்பதுவருஷம் நியாயம் விசாரித்தான்.

பீனிகாசின்மனைவியாகிய அவன்மருமகளுக் யக குப் பிரசவகாலம் சமீபித்தது: தேவனுடைய பெட்டிபிடிக்கப்பட்ட செய்தியையும், தன்மாமனும் புருஷனும் இறந்துபோனதையுக்கேள்விப்பட்டபொழுது, கருப்பவேதனைப்பட்டு, குனிந்துபிரசவித்தான்.—அவளுடைய மரணகாலத்தில் ௨௩ அவன் சமீபத்தில் இன்ற ஸ்திரிகன் அவளை நோக்கி, நீ பயப்படவேண்டாம், ஒருபுத்திரனைப்பெற்றாய் என்றார்கன். அவன் அதற்குத்தரஞ்சொல்லவுமில்லை. அதின்மேற் சிந்தைவைக்கவுமில்லை.—யெகோவாவின் பெட்டிபிடிக்கப்பட்டுப்போ உச

(ச. அதி. க.) அதி.௩.க. அதி.௪.௩.௨. (ச) உசாமு.சு.உ. சங்.அ.ய.க. சங்.க.க.க. யாத்த.௨௩.௩.௨.௨. எண்.௪.அ.க. (௩) க.கொரி.ய.க.ய.க. நியா.ய.க. (ய) வச.உ. லேவி.௨.சு.௩.௪. உபா.௨.அ.௨.௩. சங்.௪.அ.க.சு.௨. அதி.௨.௩.௨. சங்.௪.அ.க.க. (ய) அதி.௨.௩.௪. சங்.௪.அ.சு. (ய) உசாமு.க.உ. யோச.௪.சு. உசாமு.ய.க.ய.க. நிகி.க.க. யோபு.௨.ய.௨. (ய) அதி.க.க. (ய) அதி.௩.௨. (ய) உசாமு.க.ச. (௨) ஆதி.௩.௩. (௨) அதி.ய.ச.க. சங்.௨.சு.அ. சங்.௪.அ.சு.க.

னநினி யித்தமும், தன்மாமனுப்புருஷனுயிரந்து போனநினி யித்தமும், அவர் இஸரவேலரைவிட்டு மெகிமைநீங்கிற்றென்று, பின்னோக்கு இக்காபோத் ௨௨ தென்று பெயரிட்டான்.—தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டுப்போயிற்றே, மகிமை இஸரவேலரைவிட்டு நீங்கிற்றே என்றான்.

டு. அதிகாரம்.

க. தாகோன் தேவனுடைய ஆலயத்தில் உடன்படிக்கைப்பெட்டிவைக்கப்படல்: கூ. தாகோன் உடைந்துபோதல்: அஷ்தோத்தியரும் காத்தியரும் வருந்தி நாசமடைதல்: டி. பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பல்.

பெலிஸ்தியர் தேவனுடைய பெட்டியை எடுத்து, எபேனேசரிவருந்து அஷ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.—பெலிஸ்தியர் தேவனுடைய பெட்டியைப்பிடித்துத்தாகோனின் ஆலயத்திற் கொண்டுவந்து, தாகோன் சமீபத்தில் வைத்தார்கள்.

கூ. மற்றநாட்காலமே அஷ்தோத்தாரார் எழுந்து போனபொழுது, தாகோன் யெகோவாவின் பெட்டிக்குமுன் தரையிலே முகங்குப்புறவிழுந்துகிடந்தது, அவர்கள் தாகோனைத்தாக்கி, அதின்ஸ்தானத்திலே திறும்பவும் நிறுத்தினார்கள்.—

ச. அவர்கள் மறுநாட்காலமே எழுந்துபோக, தாகோன்பின்னும் யெகோவாவின் பெட்டிக்குமுன்தரையிலே முகங்குப்புறவிழுந்துகிடந்தது; அதின்தலையுங்கைகளிரண்டும்தாசற்படியின்மேலே வெட்டுண்டுகிடந்தன; தாகோனின் உடல்மாதிரி மீந்திருந்தது.—ஆதலால் இந்நான் வரைக்கும் தாகோனின் பூசாசாரிகளாயினும், தாகோன் ஆலயத்திற் பிரவேசிப்பவர்களாயினும், அஷ்தோத்திலுள்ள தாகோனின் வாசற்படியை

கூ. மிதிக்கிறதில்லை.—யெகோவாவின் கரம் அஷ்தோத்தாரார்தமேல் பாரமாயிருந்தது, அவர் அவர்களைநாசப்படுத்தும் வண்ணம், அஷ்தோத்தாராரையும் அவர்களெல்லையிலுள்ளவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.—அஷ்தோத்தாரார் இப்படி நடந்ததைக்கண்டு, இஸரவேலரின் தேவனுடைய பெட்டி எங்களுடனிருக்கப்படாது, அவருடைய கரம் எங்கன்மேலும் எங்கன் தேவருகிய தாகோன்மேலும் மகாகடுமையாயிருக்கின்றதென்று சொல்லி,—பெலிஸ்தியரின் சகலபிரபுகளிடத்திலும் ஆளனுப்பி, தங்களிடத்தில் வரவைத்து, அவர்களைநோக்கி, இஸரவேலரின் தேவனுடைய பெட்டியை நாமென்னசெய்ய வேண்டுமென்று கேட்க; அவர்கள் இஸரவேலரின் தேவனுடைய பெட்டியை எடுத்து, காத்துக்குச்சுற்றிக்கொண்டுபோகவேண்டுமென்றார்கள், அப்படியே இஸரவேலரின் தேவனுடைய பெட்டியை எடுத்துச்சுற்றிக்கொண்டுபோனார்கள்.—அவர்களதைச் சுற்றியெடுத்துக்கொண்டு போய்விட்டபின்பு, அந்தநகரத்தாருக்கு மகாசங்கரமுண்டாகும்படி யெகோவாவின் கரம் அவர்களுக்கு விரோதமாயிருந்தது. அவர்சிறியோரும் பெரியோருமாகிய அந்தநகரத்தாரைத்தண்டிக்க, அவர்களுக்கு அந்தநகரமூலவியாதியுண்டாயிற்று.

சு. அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். தேவனுடைய பெட்டி எக்ரோனைச்சேர, எக்ரோன் நகரத்தார் எங்கனையும் எங்கள் சனங்களுயுட்கொண்டுபோடும்படி இஸரவேலரின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டுவந்தார்களைன்று சொல்லி,—பெலிஸ்தியரின் சகலபிரபுக யெகோவாவின் கரம் ஆளனுப்பி, அவர்களைக்கூடியவர்த்தெயுத்து, அவர்களைநோக்கி, இஸரவேலரின் தேவனுடைய பெட்டி எங்கனையும் எங்கள் சனங்களுயுட்கொண்டுபோடாதபடிக்கு, அதை அதின்ஸ்தானத்திற்கு அனுப்பிவிடுகென்றார்கள்: அந்தநகரமெங்கும் மகாசங்கரமுண்டாயிற்று, அங்கேயுற் தேவனுடைய கரம் கடும்பாரமாயிற்று.—மரணமடையாதவர்களும் மூலவியாதியினால் தண்டிக்கப்பட்டார்கள்: அந்தநகரத்தாரிட்ட ஓலம் வானபரியந்தமெழும்பிற்று.

சு. அதிகாரம்.

க. இஸரவேலரிடத்தில் பெட்டியை அனுப்பும்படி பெலிஸ்தியர் ஆலோசித்தல்: டி. பெட்டியை அனுப்பல்: கூ. பேத்திமெஷிவே பெட்டியைத்திறந்து பார்த்ததினால் சனங்களுக்குள்ளே பெரியவாதையுண்டாதல்: உக. கீரியாத்யாரீமுக்குப் பெட்டியை அனுப்பல்.

யெகோவாவின் பெட்டி பெலிஸ்தியர் காட்டிலே எழுமாதமிருந்தது.—பின்பு பெலிஸ்தியர் பூசாசாரிகளையும் மாயாவிர்களையும் அழைத்து, நாமயெகோவாவின் பெட்டியை என்னசெய்ய வேண்டும்; அதை நாம் எவ்விதமாய் அதின்ஸ்தானத்திற்கு அனுப்புவோம்; அதை எங்களுக்குச் சொல்லுகென்று கேட்க,—இவர்கள், இஸரவேலருடைய தேவனின் பெட்டியை நீங்கள் அனுப்பிவிட்டால் வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவிர்த்திக்காணிக்கையோடும் அனுப்பவேண்டும்: அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைந்தால், அவருடைய கரம் உங்களைவிட்டு நீங்காதகாரணம் இன்னதென்று உங்களுக்கு விளங்குமென்றார்கள்.—அதற்கு அவர்கள் நாங்கள் அவருக்குச்செலுத்தவேண்டிய குற்றநிவிர்த்திபலி யென்னவென்று கேட்க, இவர்கள், உங்களெல்லாருக்கும் உங்கள் பிரபுகளுக்கும் ஒரேவாதையுண்டாயிற்று; ஆதலால் பெலிஸ்தியரின் பிரபுகளின் தொகைக்கேற்க, மூலவியாதியின்

(டு. அதிக. க.) அதிக.ச.க. அதிக.எ.யெ. (உ) நியா.யுக.உக. (கூ) ஏசா.யுக.க. ஏசா.சக.க.உ. ஏசா.சக.எ. (ச) ஏரே. இய.உ. ஏசே.க.ச.க. மீகா.க.எ. (டு) செப்.க.க. (சு) வச.எ.யெ. யாத்.க.க. சங்.க.உ.ச. அப்.யுக.யெ. அதிக.ச.டு. உபா.உ.யெ. சங்.எ.யெ.க.க. (க) உபா.உ.யெ. அதிக.எ.யெ. வச.யெ. வச.க. சங்.எ.யெ.க.க. (யெ) வச.க.க.— (சு. அதிக. உ.) ஆதி.ச.க.அ. யாத்.எ.யெ. தானி.உ.உ. மத்.உ.ச. (கூ) யாத்.உக.யெ. உபா.யெ.யெ. வேலி.டு.யெ. யெ. வச.க. (ச) வச.யெ.யெ. யோச.யெ.க.க. நியா.க.க.

சாயற்படிசெய்த ஐந்து பொன்னுருவங்களும், ஐந்து பெண்டெலவிகளும்.—உங்கள் மூலவியாதி யின் சாயலான உருவங்களையும், தேசத்தை நாசப்படுத்துகிற உங்கள் சண்டெலிகளின் சாயலான உருவங்களையும் நீங்கள் உண்டாக்கி, இஸரவேலருடைய தேவனின் மகிமை பிரகாசிக்கப்பண்ணுங்கள்: உங்கள் மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இருக்கிற அவருடைய கரம் உங்களைவிட்டு நீங்கி, இலருவாகவுங்கடும்.—எகிப்தியரும் பார்வோனுர் தங்கள் இருதயங்களைக்கடினப்படுத்தினது போல, நீங்களும் உங்களிருதயங்களை ஏன் கடினப்படுத்துகிறீர்கள்; அவர்கள் தங்களுக்குள் அவர் அற்புதங்களைக்காட்டியபின்பு, சனங்களைப் புறப்படுத்தி அனுப்பிவிடவில்லையோ.—இனி நீங்கள் ஒரு புதுவண்டிசெய்வீத்து, துகம்பூட்டப்படாத கறவைப்பசுக்களிரண்டைத் தெரிந்து, அவைகளைவண்டியிலேகட்டி, அவைகளின் கன்றுகளை அவைகளுக்குப்பின்போகவிடாமல் வீட்டிலேகொண்டுபோய்விட்டு.—யெகோவாவின் பெட்டியை யெடுத்துவண்டியின்மேலேற்றி; நீங்கள் அவருக்கிடுக்குற்றநிவிர்த்திக்காணிக்கையாகிய பொன்னுருவங்களை அதின் பக்கத்திலொருபெட்டியிலே இட்டுப்போகும்படி அனுப்பிவிடுங்கள்.—நிதானமாய்ப்பாருங்கள், அது அவருடைய எல்லைவழியாகப் பேத்ஷிமெனூக்குப்போனால், அவரே நமக்கு இந்தப்பெரியதீங்கைச்செய்தார்: போகாதிருந்தால் இது நமக்குத் தற்செயலாக நேரிட்டதேயன்றி, அவர் கரம் நம்மைத்தண்டிக்கவில்லை யென்றறிந்துகொள்வோமென்றார்கள்.

வ) அந்தமனிதர் அப்படியேசெய்து, கறவைப்பசுக்களிரண்டைத்தெரிந்து, அவைகளை வண்டியிலேகட்டி, அவைகளின் கன்றுகளை வீட்டில் அடைத்துவைத்து,—யெகோவாவின் பெட்டியையும், பொற்சண்டெலிகளும், மூலவியாதிகளின் சாயலான உருவங்களையிருந்த பெட்டியையும்வண்டியின்மேலேற்றினார்கள்.—பசுக்கள் பேத்ஷிமெனூக்குப்போகிற வழியாலே நேராகப்போய், வலமிடம் விலகாமல் பெரும்பாதையில் அழுதுகொண்டு சென்றன; பெலிஸ்தியரின் பிரபுகள் பேத்ஷிமெனூவின் எல்லைவரைக்கும் அவைகளுக்குப்பின்பென்றார்கள்.—தாழ்ந்த பூமியிலே கோதுமை அரி அரிந்துகொண்டிருந்த பேத்ஷிமெனூராரில் சிலர் தங்கள் கண்களையேறிட்டுப் பெட்டியைக்கண்டு, அதைப்பார்த்ததிலிசுநியத்தரு சந்தோஷப்பட்டார்கள்.—அந்தவண்டி பேத்ஷிமெனூராகிய யோசவாவின் வயலிலேவந்து, அங்கே ஒருபெரிய கல்லிருந்த இடத்தில் நின்றுவிட்டது: அப்பொழுது அவர்கள் வண்டியின்மரங்களைப்பிளந்து, பசுக்களைத்தகன

பவியாக யெகோவாவுக்கிட்டார்கள்.—லேவி யுடைய யெகோவாவின் பெட்டியையும், அதனோடுருந்த பொன்னுருவங்களவைத்த பெட்டியையுமிறக்கி, அந்தப்பெரிய கல்லின்மேல்வைத்தார்கள்: அன்றைத்தினம் பேத்ஷிமெனூரார் தகனப்பலிகளையும், மற்றப்பலிகளையும்யெகோவாவுக்கிட்டார்கள்.—பெலிஸ்தியரின் ஐந்து பிரபுகளும் இவைகளைக்கண்டபின்பு, அந்தநாளில் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.—பெலிஸ்தியர் குற்ற நிவிர்த்தியின்பொருட்டு யெகோவாவுக்கிட்ட மூலவியாதியின் சாயலான பொன்னுருவங்கள் அஷ்தோத்துக்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஷ்கிலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று.—பொற்சண்டெலிகள், யெகோவாவின் பெட்டியைவைத்த ஆபெலென்னும்பெரியகல்வரைக்குமுள்ள அரணை நகரங்களும், காட்டிலுள்ள கிராமங்களமாகிய பெலிஸ்தியரின் பிரபுகளையெவருக்கும் ஆதீனமாயிருந்த சகல ஊர்களின்தொகைக்குமேற்பட விருந்தன: அந்தக்கல் இந்நாள்வரைக்கும் பேத்ஷிமெனூராகிய யோசவாவின் வயலிலிருக்கின்றது.

பேத்ஷிமெனூரார் யெகோவாவின் பெட்டியைத்திறந்துபார்த்தபடியால், அவர்களை அடித்தார், சனங்களில் ஐம்பதிலாயிரத்தெழுபதுபேரையும் அடித்தார்: யெகோவா மகா சங்காரத்துடன் சனங்களிற் சிலரை வதைத்தினியித்தம் சனங்கள் புலம்பினார்கள்.—பேத்ஷிமெனூரார் இந்தப்பரிசுத்த தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நிற்கத்தக்கவன்யாவன்; நம்மைவிட்டுஅவர்ஆரிடத்திற்போவார் என்றார்கள். பின்பு கீரியாத் எயாரீமிடத்தில் தூதரையனுப்பி, யெகோவாவின் பெட்டியைப் பெலிஸ்தியர் திரும்பக்கொண்டெடுத்துவிட்டார்கள்; நீங்கள்வந்து இதை யெடுத்துக்கொண்டு போங்க ளென்று சொல்லுவீத்தார்கள்.

எ. அதிகாரம்.

க. அபீனோப்பின் வீட்டிலேபெட்டியைக்கப்படல்: கூ. மிஸ்பேயில் இஸரவேலர் புலம்பல்: எ. பெலிஸ்தியரை எதிர்த்து யுத்தஞ்செய்ய ஆயத்தப்படுதல்: க. சாமுவேல்பவியீட்டுபிரார்த்தித்தசமயத்தில் மகாழுழக்கத்தினால் பெலிஸ்தியர் தோல்வியடைதல்: லூ. பெலிஸ்தியர் வசப்படுதல்: டி. சாமுவேல் நியாயம்விசாரித்தல். கீரியாத் எயாரீமுரார்வந்து, யெகோவாவின் பெட்டியை எடுத்துக் குன்றின்மேலுள்ள அபீனோப்பின்வீட்டிலே கொண்டுபோய்வைத்து, யெகோவாவின் பெட்டியைக் காக்கும்படி அவன் புத்திரனாகிய எலீயேசாரைப்பரிசுத்தப்படுத்தினார்கள்.—பெட்டி கீரியாத் எயாரீமிலே தங்கிடெடுநாளாயிருந்தது; இருபதுவருஷம் அந்

(டு)அதி.டு.க. யோச.எ.யூ. எசா.சஉ.யெ. மல்.உ.உ. யோவா.க.உச. அதி.டு.க.யூ. சங்.கூ.யி. அதி.டு.க.ச.எ. (சு)யாத்.எ.யூ. யாத்.யூ.யெ. யாத்.யெ.யெ. யாத்.யெ.கூ. (எ)உசாமு.க.க. எண்.யூ.உ. (அ)வச.ச.டு. (க)யோச. யூ.யி. வச.கூ. (யூ)யோச.யூ.கூ. (யெ)வச.ச. (யூ)யாத்.யூ.உ.உ. எண்.டு.யூ.உ.உ. உசாமு.க.எ. (உய)உசாமு. க.கூ. மல்.கூ.உ. (உச)யோச.யூ.யூ. நியா.யூ.யெ.—(எ. அதி. க.) அதி.கூ.உ.ச. சங்.கூ.உ.உ. உசாமு.க.ச.

கேயிருந்தது: இஸரவேல் வயிசத்தாரெல்லாரும் யெகோவாவை நினைந்து புலம்பிக்கொண்டிருந்தார்கள்.

க அப்பொழுது சாமுவேல் இஸரவேல்வயிசத்தார் எல்லாரையும் நோக்கி, நீங்கள் உங்கள் பூரண இருதயத்தோடும் யெகோவாவினிடத்தில் திரும்பினால்; அந்நிய தேவர்களையும் அஷ்தரோத்தையும் உங்களிடத்தினின்றும் கற்றிவிட்டு, யெகோவாவுக்கு உங்களிருதயத்தைச் செவ்வையப்படுத்தி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தியர்கையினின்றும் விடுவிப்பார் என்றான்.—பின்பு இஸரவேல் சந்தியார் பாகல்களையும் அஷ்தரோத்தையும் அகற்றிவிட்டு, யெகோவா ஒருவரையே சேவித்தார்கள்.—சாமுவேல் இஸரவேலர் எல்லாரையும் மிஸ்பேயிலே கூடிவரச்செய்யுங்கள், உங்கள்கிரித்தம் நான் யெகோவாவை நோக்கி வேண்டெல்பண்ணுவேனென்றான்.—

ச அவர்கள் அப்படியே மிஸ்பேயிலே கூடிவந்து, தண்ணீர்மொண்டு யெகோவாவின் சந்நிதியிலுற்றி அன்றைத்தினம் உபவாசமாயிருந்து, யெகோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தோமென்றற்கேசொன்னார்கள். மிஸ்பேயிலே சாமுவேல் இஸரவேல் சந்தியாரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

ச அவர்கள் அப்படியே மிஸ்பேயிலே கூடிவந்து, தண்ணீர்மொண்டு யெகோவாவின் சந்நிதியிலுற்றி அன்றைத்தினம் உபவாசமாயிருந்து, யெகோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தோமென்றற்கேசொன்னார்கள். மிஸ்பேயிலே சாமுவேல் இஸரவேல் சந்தியாரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

ச அவர்கள் அப்படியே மிஸ்பேயிலே கூடிவந்து, தண்ணீர்மொண்டு யெகோவாவின் சந்நிதியிலுற்றி அன்றைத்தினம் உபவாசமாயிருந்து, யெகோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தோமென்றற்கேசொன்னார்கள். மிஸ்பேயிலே சாமுவேல் இஸரவேல் சந்தியாரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

ச அவர்கள் அப்படியே மிஸ்பேயிலே கூடிவந்து, தண்ணீர்மொண்டு யெகோவாவின் சந்நிதியிலுற்றி அன்றைத்தினம் உபவாசமாயிருந்து, யெகோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தோமென்றற்கேசொன்னார்கள். மிஸ்பேயிலே சாமுவேல் இஸரவேல் சந்தியாரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

ச அவர்கள் அப்படியே மிஸ்பேயிலே கூடிவந்து, தண்ணீர்மொண்டு யெகோவாவின் சந்நிதியிலுற்றி அன்றைத்தினம் உபவாசமாயிருந்து, யெகோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தோமென்றற்கேசொன்னார்கள். மிஸ்பேயிலே சாமுவேல் இஸரவேல் சந்தியாரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

ச அவர்கள் அப்படியே மிஸ்பேயிலே கூடிவந்து, தண்ணீர்மொண்டு யெகோவாவின் சந்நிதியிலுற்றி அன்றைத்தினம் உபவாசமாயிருந்து, யெகோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தோமென்றற்கேசொன்னார்கள். மிஸ்பேயிலே சாமுவேல் இஸரவேல் சந்தியாரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

ச அவர்கள் அப்படியே மிஸ்பேயிலே கூடிவந்து, தண்ணீர்மொண்டு யெகோவாவின் சந்நிதியிலுற்றி அன்றைத்தினம் உபவாசமாயிருந்து, யெகோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தோமென்றற்கேசொன்னார்கள். மிஸ்பேயிலே சாமுவேல் இஸரவேல் சந்தியாரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

ச அவர்கள் அப்படியே மிஸ்பேயிலே கூடிவந்து, தண்ணீர்மொண்டு யெகோவாவின் சந்நிதியிலுற்றி அன்றைத்தினம் உபவாசமாயிருந்து, யெகோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தோமென்றற்கேசொன்னார்கள். மிஸ்பேயிலே சாமுவேல் இஸரவேல் சந்தியாரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

ச அவர்கள் அப்படியே மிஸ்பேயிலே கூடிவந்து, தண்ணீர்மொண்டு யெகோவாவின் சந்நிதியிலுற்றி அன்றைத்தினம் உபவாசமாயிருந்து, யெகோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தோமென்றற்கேசொன்னார்கள். மிஸ்பேயிலே சாமுவேல் இஸரவேல் சந்தியாரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

ச அவர்கள் அப்படியே மிஸ்பேயிலே கூடிவந்து, தண்ணீர்மொண்டு யெகோவாவின் சந்நிதியிலுற்றி அன்றைத்தினம் உபவாசமாயிருந்து, யெகோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தோமென்றற்கேசொன்னார்கள். மிஸ்பேயிலே சாமுவேல் இஸரவேல் சந்தியாரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.

பேயை விட்டுப் பெலிஸ்தியரைத் தொடர்ந்து போய், பேத்காரிம்மட்டும் அவர்களை முறிய அடித்தார்கள்.—பின்பு சாமுவேல் ஒருகல்லையெய்திட்டு மிஸ்பேக்கும், வேணுக்குமிடையிலே நிறுத்தி, இதுவரைக்கும் யெகோவா நமக்குத விசெய்தாரென்று சொல்லி, அதற்கு எப்பெனேச ரென்றுபெயரிட்டான்.

இப்படியே பெலிஸ்தியர் தாழ்த்தப்பட்டார்கள், பின்பு அவர்கள் இஸரவேலரின் எல்லைக்குள்வரவில்லை: சாமுவேலுடையகாலமுழுதும் யெகோவாவின் கரம் பெலிஸ்தியருக்கு விரோதமாயிருந்தது.—பெலிஸ்தியர் இஸரவேலரிடமிடத்திற் பிடித்திருந்த எக்ரோன்முதல் காத்தவரைக்குமுள்ள நகரங்கள் இஸரவேலருக்குத்திரும்பக்கிடத்தன; அவைகளினெல்லையிலுள்ள ஸ்தானங்களையும் இஸரவேலர் பெலிஸ்தியர்கையினின்றும் விடுவித்துக்கொண்டார்கள். இஸரவேலருக்கும் எமோரியருக்குஞ் சமாதானமுண்டாயிற்று.

சாமுவேல் தன் ஆயுள்பரியந்தம் இஸரவேலுடைய நியாயம் விசாரித்தான்.—அவன் வருஷந்தோறும் புறப்பட்டுப் பெத்தேலையுக் கில்காலையும் மிஸ்பேயையுஞ் சுற்றிப்போய், அந்தஸ்தான்களிடெல்லாம் இஸரவேலரை நியாயம் விசாரித்துக்கொண்டு,—தன் வீடு ராமாவிவருந்தபடியால் யெ அங்கேதிரும்பிவருவான்; அங்கேயும் இஸரவேலரை நியாயம் விசாரித்தான்; அவன் அவ்விடத்திலே யெகோவாவுக்கு ஒருவேதிகையை யுண்டாக்கினான்.

அ. அதிகாரம்.

க. சாமுவேலின் புத்திரர்செய்த அநியாயத்தினிமித்தம் சனங்கள் ஒருஇராசாவைவிரும்பல்:ச. அவர்கள் பிரார்த்தனைக்குச் சாமுவேல் பிரியப்பாதிருத்தல்: ய. இராசாவைவருந்தித்தல்: யெ. இராசாவை ஏற்படுத்தும்படி தேவன் சாமுவேலுக்குக்கட்டினயிடல்.

சாமுவேல் முதிர்ந்தவயதானபொழுது, அவன் தன் புத்திரரை இஸரவேலருக்கு நியாயாதிபதிகளாக ஏற்படுத்தினான்.—அவனுடைய மூத்தமகனுக்குப்பெயர் யோவேல்; இளைமகனுக்குப்பெயர் அபீயா: அவர்கள் பேர்வேடிபாலிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.—அவன் புத்திரர் அவனுடைய நெறிப்படி நடவாடும் பொருளாயையில் அழுந்தி, பரிதானம்வாங்கிநியாயத்தைப் புரட்டினார்கள்.—அதினால் இஸரவேலரின்முதியோர்யாவரும் கூட்டக்கடி, ராமாவிவருந்தசாமுவேலரிடத்தில்வந்து,—அவனைநோக்கி, நீர் இ

(க)உபா.கூ.உ.—யெ. க.இரா.அ.ச.அ. ஏசா.டு.எ. ஒசி.க.க.யோவே.உ.யெ.ஆதி.க.டு.உ.யோச.உ.ச.யெ.உ.க.நியா.உ.யெ.உ.நாளா.கூ.யெ.க. யோபு.யெ.யெ.யெ. உபா.க.யெ. மத்.ச.யெ. லூக்.ச.அ. (ச) நியா.உ.யெ.க. (டு) நியா.உ.யெ.க. உ.இரா.உ.டு.உ.க. (ச) உசாமு.யெ.யெ. நிதி.க.க.உ. தானி.க.க.ச.டு. யோவே.உ.யெ. நியா.யெ.யெ. க.இரா.அ.ச.ஏ. சங்.க.க.ச. (அ) ஏசா.க.எ.ச. (க) சங்.க.க.ச. எரே.யெ.க. (ய) யோச.யெ.யெ. நியா.ச.யெ.டு. நியா.டு.உ.யெ. அதி.உ.யெ. உ.சாமு.உ.உ.யெ.யெ. (யெ) ஆதி.உ.அ.யெ.அ. ஆதி.க.க.ச.டு. ஆதி.க.டு.யெ. யோச.ச.க. யோச.உ.ச.உ.ச. (யெ) நியா.யெ.க. அதி.யெ.க. (யெ) வச.ச. அதி.யெ.யெ.க. நியா.உ.யெ.க. (யெ) அதி.அ.ச. நியா.உ.க.ச.—(அ) அதி. க.) உபா.யெ.யெ. உ.நாளா.யெ.க. நியா.யெ.ச. நியா.யெ.யெ.ச. நியா.டு.யெ. (உ) க.நாளா.ச.உ.அ. (க) எரே.உ.உ.யெ.யெ.யெ.யெ. யாத்.யெ.உ.க. க.தீமோ.க.க. க.தீமோ.ச.யெ. உபா.யெ.யெ.ச. சங்.யெ.டு.டு. (டு)வச.யெ.க.உ.யெ. உபா.யெ.யெ.ச. ஒசி.யெ.க.யெ.

விருத்தரானீர், உம்முடைய புத்திரர் உமது நெறிப்படி நடக்கவில்லை; ஆதலால் சகலசாதியாருக்குள்ளிருக்கிற பிரகாரம் எங்களை நியாயம் விசாரிக்கும்பொருட்டு எங்களுக்குகொரு இராசாவை ஏற்படுத்துமென்றார்கள்.

- க எங்களை நியாயம்விசாரிக்க ஒரு இராசாவை ஏற்படுத்துமென்று அவர்கள் சொல்லியகாரியம், சாமுவேலின் பார்வைக்குத் தீமையாகத்தோன்றிற்று. அதினால் சாமுவேல் யெகோவாவை எநோக்கி வேண்டிதல் பண்ணினான்.—யெகோவா சாமுவேலைநோக்கி, சனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் நீ அவர்களுக்குச் செவிகொடு: அவர்கள் உன்னைத் தன்னவிலை, தங்களை நான் அரசானாதபடி என்னையு தள்ளினார்கள்.—நான் அவர்களை எபித்தினின்றும்புறப்படச்செய்த நான்தொடங்கி இந்நான்வரைக்கும் என்னைவிட்டு, அந்நியதேவர்களைச்சேவித்துவந்த தங்கள் எல்லாக்கிரியைகளின்படியும், உனக்குஞ்செய்கிறார்கள்.—ஆகையால் அவர்கள்சொற்படிசெய்: ஆயினும் திடசாட்சியாய் உன்பிரியவீனத்தைக் காட்டும்படிக்கு, அவர்களை அரசாளும் இராசாவின் இயல்பின்னதென்று அவர்களுக்குத்தெரியப்படுத்தென்றார்.
- ஊ அப்பொழுது சாமுவேல் ஒரு இராசாவேண்டுமென்று தன்னிடத்திற் கேட்ட சனங்களுக்கு யெகோவாவின் சகலவாக்குகளையுஞ்சொல்லி, —உங்களை அரசாளும் இராசா உங்கள் புத்திரரைத்தனக்கு இரதசாரதிகனாகவும், ருதிரைப்பாக்கனாகவும் தன்மூலமாகத் தெரிந்தேற்படுத்துவான்; அவர்களிற் சிலர் அவனிரதங்களுக்கு ஊமுன்னோடொவர்கள்.—ஆயிரவருக்கும் ஐம்பதுபேருக்கும் அதிபதிகனாகவும், தனக்கு வேளாண்மைசெய்கிறவர்களாகவும், அரியாகிறவர்களாகவும், யுத்தாயுதங்களையும் இரதங்களின் கருவிகளையுஞ் செய்கிறவர்களாகவும், அவர்களை ஏற்படுத்தவான்.—உங்கள் புத்திரிகளை மோதகக்காரிகளாகவும், சுயம்பாகிகளாகவும், அப்பஞ்சுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.—உங்கள் வயல்வெளிகளிலும், திராட்சத் தோட்டங்களிலும், சீதவிருட்சத்தோப்புக்களிலும்சிரேஷ்டமானவைகளைப்பிடித்து, தன் பணிவிடைக்காரருக்குக்கொடுப்பான்.—உங்கள் விதைத்தானியத்திலும், திராட்சப்பலனிலும், பத்திலொருபங்கை எடுத்து, தன்பிரதானிகளுக்கும் பணிவிடைகாரருக்குக்கொடுப்பான்.—உத்தமமாகிய உங்கள் பணிவிடைக்காரரையும், பணிவிடைக்காரிகளையும், உங்கள் வாலிபரையும், கழுதைகளையுந்தெரிந்து தன் பணிவிடைகளுக்குத்தேர்ப்படுத்துவான்.—
- ஊ உங்கள் ஆடுகளிலேபத்திலொன்றுவாங்குவான்; அவன் இப்படிப்பட்டவனாவான்: நீங்களும் ஊ அவனுக்குப்பணிவிடைக்காரராவீர்கள்.—நீங்கள்

உங்களுக்குத்தெரிந்துகொண்ட உங்கள் இராசாவினியித்தம் அந்நாளில் ஒலயிடுவீர்கள்; அந்நாளிலே யெகோவா உங்களுக்குச்செவிகொடுக்கமாட்டாயென்றான்.

ஆளுவஞ்சனங்கள்சாமுவேலின் சொல்லைக் கெளமல், எப்படியும் எங்களுக்கு ஒரு இராசாவேண்டும்;—மற்றைச் சகலசாதியாரையும்போல உயநாங்களுமிருப்போம்; எங்கள் இராசா எங்களை நியாயம்விசாரித்து, எங்களுக்குமுன்பாகச்சென்று, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டுமென்றார்கள்.—சாமுவேல் சனங்களின் சமஸ்தவாக்குக உகையுங்கேட்டு, யெகோவாவின் செவிகேற அவைகளைச் சொன்னான்.—யெகோவா சாஉமுவேலைநோக்கி, நீ அவர்கள் சொல்லைக்கேட்டு அவர்களுக்குகொரு இராசாவை ஏற்படுத்தென்றார். பின்பு சாமுவேல் இலரவேலராகிய அந்தமனிதரைநோக்கி, நீங்கள் உங்கள் ஊருக்குப்போங்களைன்றான்.

க. அதிகாரம்.

க. ஷவுல் காணுமற்போன தன்பிதாவின் கழுதையைத்தேடல்: ஊ. சாமுவேலினிடத்தில்போய்ச்சேருதல்: ஊ. சாமுவேல்ஷவுலுக்குவிருந்து செய்தல்: ஊ. அவனை அனுப்பும்படி அவனுடன் வழிச்செல்லல்.

பேன்யாமீன் கோத்திரத்தில் அபீயவின் புத்திரனான பிகோராத்தின் மகனாகிய சேரோரின் பெளத்திரனும், அபீயவின் புத்திரனும், பராக்கிரமவீரனாய்க்கீடுஷென்றுபெயர்கொண்டபேன்யாமீன் கோத்திரத்தானாகிய ஒருவனிருந்தான்.—அவனுக்கு ஷவுலென்றுபெயருள்ள செளந்தரியமுஞ் சுருபமுமாகியவாலிபனான ஒரு புத்திரனிருந்தான்: இலரவேல் சந்ததியாருக்குள்ளே அவனிலுமதிக செளந்தரியவான் ஒருவனுயில்லை: அவன் எந்தச் சனங்களுந் தன்தோளுக்குக் கீழ்ப்படத்தக்க நெடியவையிருந்தான்.—ஷவுலின் பிதாவாகிய கீலூடைய கழுதைகள் காணுமற்போயின. அதினால் கீஷெத் புத்திரனாகிய ஷவுலைநோக்கி, நீபணிவிடைக்காரரிலொருவனைக் கூட்டிக்கொண்டு கழுதைகளைத்தேடும்படி புறப்பட்டுப்போவென்றான்.—அவன் எப்ராயீம் மலையையும், ஷாலீஷாநாட்டையும் கடந்துபோனான்: அங்கே அவைகளைக் கண்டடையாமல் ஷாலீஷாநாட்டைக் கடந்தார்கள், அங்குயில்லை: பேன்யாமீன் நாட்டைக்கடந்துசென்றுங்கண்டடையவில்லை.—அவர்கள் சூப்பதேசத்திற் சேர்ந்தபொழுது, ஷவுல் தன்னோடுருந்த பணிவிடைக்காரனைநோக்கி, என்பிதா கழுதைகளின் மேல்வைத்த நினைவைவிட்டு நமது கிரியித்தம்விசாரப்படாதபடிக்குத் திரும்பிப்போவோம் வாவென்றுசொல்லல்.—இவன் அவனைநோக்கி, இந்தப்பட்டணத்திலேதேவனுடையதாசனொருவனி

(எ) யாத்.யசு.அ. அதி.ய.யசு. ஒசி.யசு.யசு. (க) வச.யசு. (ஊ) உபா.யசு. அதி.யசு.ஊ. (ஸ) க.இரா.உச. எ. எசேசு.சசு.யசு. (ஊ) அதி.க.எசு.உசு.உஎ.உசு. ஏசா.க.யசு. மீகா.க.ச. (யசு) எரே.சசு. யசு. (உய) வச.ஊ. (உஉ) வச.எ. ஒசி.யசு.யசு.—(க. அதி. க.) அதி.யசு.ஊ. (உ) அதி.ய.உசு. (ச) உ.இரா.ச.சஉ. (ஊ) உபா.கசு.க. க.இரா.யசு.க. அதி.க.யசு.

ருக்கிறான், அவன்பெரியமனுஷன்; அவன்சொல்வதெல்லாந்தவறாமல்நிறைவேறும்;நாம்செல்லவேண்டிய வழியின்னதென்று, அவன் நமக்குத் தெரிவிக்கவுங்கடும்; இனி அங்கேபோவோம் வாபென்றான்.—அப்பொழுது ஷவுல் தன்பணிவிடைக்காரனை நோக்கி, நாம்போனாலும் அந்த மனிதனுக்கெதைக்கொண்டுபோவோம்; நம்முடைய பாத்திரங்களிலிருந்த உணவுப்பொருள் செவ்வழிந்துபோயிற்று, தேவதாசனாகிய அவனுக்குக்கொண்டுபோகிறதற்குக் காணிக்கை நம்மிடத்திலில்லை; நாமென்னவைத்திருக்கிறோமென்றுசொல்லவே, —அந்தப் பணிவிடைக்காரன் திரும்பவும் ஷவுலேநோக்கி, கேளும், என்னையிலே கால் ஷேக்கல் வெள்ளியிருக்கின்றது: தேவனுடையதாசன் நமக்குநாம்செல்லவேண்டிய வழியைக் காட்டும்படி அதையவனுக்குக் கொடுப்பேனென்றான்;—அதற்குஷவுல் தன் பணிவிடைக்காரனைநோக்கி, நீசொன்னதுநல்லது,போவோம்வாபென்றான்: அப்படியே தேவதாசனிருந்த அந்தப்பட்டணத்துக்குப்போனார்கள்.—இக்காலத்திலே தீர்க்கதரிசியென்னப்படுகிறவன், முற்காலத்திலே தரிசியென்னப்படுவான்: ஆதலால் பூருவகாலத்தில் இலரவேலருக்குள் யாவொருவன் தேவனிடத்தில் ஆலோசனை கேட்கப்போனால், தரிசியிடத்தின்போவோம்வாபென்பான்.

யக அவர்கள்பட்டணத்துக்கு மலையின்வழியாய் ஏறுகையில், தண்ணீர்மொள்ளப்போகிறகன்னிகைகளைக்கண்டு, தரிசி இங்கே யிருக்கிறானேயென்று அவர்களைக்கேட்க, —அவர்கள் இவர்களுக்குத்தரமாய் இருக்கிறான்; அவன் உங்களுக்குமுன்னே போயிருக்கிறான்: விரைந்துபோங்கள், இன்றைக்கு உயர்ந்த ஸ்தானத்தின்மேலே சனங்கள் பலியடுகிறபடியால் இன்றைத்தினம் பட்டணத்துக்குவந்தான்.—அவன் பலியை ஆசீர்வதிக்கவேண்டியபடியால், சனங்கள் அவன் வருமளவும் போசனம் பண்ணமாட்டார்கள்; அப்பால் அழைக்கப்பட்டவர்கள் போசனம் பண்ணுவார்கள்: ஆதலால்நீங்கள்பட்டணத்திற் பிரவேசித்தவுடனே, அவன் போசனம்பண்ணுவதற்குஉயர்ந்தஸ்தானத்துக்கு ஏறுமுன் அவனைக்காணக்கூடும்: ஏறிப்போங்கள், இந்நேரத்தில் அவனைக் கண்டுகொள்ளலாமென்றார்கள்.—அவர்கள் பட்டணத்திற்கேறிப்போனார்கள்: அவர்கள் பட்டணத்தில் பிரவேசித்தபின்பு, சாமுவேல் உயர்ந்தஸ்தானத்துக்கேறிப்போகும்படி அவர்களுக்கெதிரே புறப்பட்டவந்தான்.

யடு ஷவுல்வர ஒரு நாளைக்குமுன்னே யெகோவா, சாமுவேல் காதுக்கேற, —என்சனங்களிட்ட ஓலம் எனக்குக்கேட்டபடியால் நான் அவர்

களைக்கடாட்சித்தேன்: நாளை இங்கேரம் பேன்யாமீன் தேசத்தானொருவனை உன்னிடத்தில் அனுப்புவேன், அவன் என் சனங்களைப் பெல்லியியர்கையினின்றும் விடுவித்துஇரட்சிக்கும்படி, என்சனங்களாகிய இலரவேலருக்கு அதிபதியாகும்பொருட்டு நீ அவனுக்கு அபிஷேகம்பண்ணென்றுசொல்லியிருந்தார்.—சாமுவேல்ஷவுலையெக்கண்டமாத்திரத்தில், யெகோவா அவனிடத்தில், பார், நான் உனக்குச்சொல்லியிருந்தமனுஷன் இவனே; என் சனங்கள்மேல் இவனே ஆளுகை செய்வானென்றார்.—அப்பொழுது ஷவுல் வாசயிலில்நின்ற சாமுவேலின் சமீபத்திற்கென்று, தரிசியின் வீடு எங்கே, சொல்லுமென்றுகேட்ட, —சாமுவேல் ஷவுலேநோக்கி, தரிசினானே: நீ எனக்குமுன் உயர்ந்தஸ்தானத்துக்கு ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடேபோசனம்பண்ணவேண்டும், நாளைக்கு உன் இருதயத்திலுள்ளயானையும் உனக்கறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.—மூன்று நாளுக்குமுன் காணாமற்போன உயகமுதைகள்மேற் சிந்தை வைக்கவேண்டியதில்லை; அவைகள் அகப்பட்டன. சமஸ்த இலரவேலரின் அபேட்சையும் ஆரை நாடுகின்றது: உன்னையும் உன் பிதாவின் வமிசத்தார் சமஸ்தரையுமல்லவாபென்றான்.—அதற்குத்தரமாக ஷவுல், உகநான் இலரவேல் கோத்திரங்களுக்குள் அற்பமாகிய பேன்யாமீன் கோத்திரத்தான்; பேன்யாமீன் கோத்திரத்திலுள்ள சமஸ்தவயிசங்களிலும் என்வமிசமேயிகவும் அற்பமானது; என் என்னைக்குறித்து இப்படிப்பேசுகிறீர்என்றான்.—சாமுவேல் உஷவுலையும், அவன்பணிவிடைக்காரனையும் வீட்டுக்குள்ளே அழைத்துப்போய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே முக்கியஸ்தானத்தில் இருக்கப்பண்ணினான்: ஏறக்குறைய முப்பது பேர் அங்கேயிருந்தார்கள்.—சாமுவேல் சுயம்பாகியையேநோக்கி, நான் உன்கையிலே தந்து, வைத்திருக்கச்சொன்ன பங்கைக்கொண்டுவந்து வையென்றான்.—சமயங்காரன் முன்னர்தொடையை உசயும், அதனுடனிருந்ததையுமெடுத்துக்கொண்டுவந்து ஷவுலுக்குமுன்வைக்க, சாமுவேல் சேஷமாய்வைக்கப்பட்டதைப்பார், நான் சனங்களைவரவழைத்ததுமுதல் இதுவரைக்குமீது உனக்காகவைக்கப்பட்டிருந்தது: ஆதலால் இதை உனக்குமுன்பாகவைத்துப் போசனம்பண்ணென்றான். அப்படியே ஷவுல் அன்றைத்தினம் சாமுவேலுடன் போசனம்பண்ணினான்.

அவர்கள் உயர்ந்த ஸ்தானத்தைவிட்டுப் பட்டணத்துக்கிறங்கிவந்த பின்பு, சாமுவேல் ஷவுலுடன் நிலாமுற்றத்தில் சம்பாஷித்துக்கொண்டிருந்தான்.—அவர்கள் அதிகாலையிலெழுந்தார்கள்: விடியற்காலத்தில் சாமுவேல் ஷவுலுக்கூப்

(எ) நியா.சு.யெ. க.இரா.யெ.க. உ.இரா.ச.சஉ. (ய) ஆதி.உடு.உஉ. உ.சாமு.உச.யெ. உ.இரா.யெ.யெ. க.நானா. உச.உஅ. ஏசா.கூ.யெ. ஆமோ.எ.யெ. (யக) ஆதி.உச.யெ. (யஉ) ஆதி.கக.இச. அதி.யெ.உ. க.இரா.க.உ. (யடு) அதி.யடு.க. அப்.யெ.உக. அதி.உயெ.உ. (யக) அதி.யெ.க. யாத்.உஉடு. (யஎ) அதி.யெ.யெ. ஓசி.யெ.யெ. (உய) வச.கூ. அதி.அ.டு.யெ. (உக) அதி.யடு.யெ. நியா.உயெ.சகச.எ.சஅ. சங்.சஅ.உஎ. நியா.சு.யெ. (உச) லேலி.எ.கஉ, கக. எசேக்.உச.ச. (உடு) உபா.உஉ.அ. உ.சாமு.யெ.உ. அப்.யெ.க.

பிட்டு, நான் உன்னையனுப்ப ஏழுந்திருவென்று சொல்ல, ஷவுல் ஏழுந்திருந்தான். பின்பு அவனுஞ் சாமுவேலும் வெளியேபுறப்பட்டார்கள். ௨௭ அவர்கள் பட்டணத்தின் எல்லையிற் சேர்ந்தபொழுது, சாமுவேல் ஷவுலைநோக்கி, உன் பணிவிடைக்காரனை முன்னேபோகச்சொல்லு, நான் தேவனுடைய வாக்கை உனக்குத்தொரிவிக்கும்படி நீ சற்றேதரித்து நில்லென்றான்.

ய. அதிகாரம்.

க. ஷவுலுக்கு அபிஷேகஞ்செய்தல்: வீட்டிற்குப் போன சமயத்தில் நடந்ததைத் தெரிவித்தல்: க. ஷவுலுடைய குணம்தேறுபடல்: யச. ஷவுல் சிறியபிதாவுக்குச் சாமுவேலின் வாக்கைத்தொரிவிக்காமல்விடல்: யச. ஷவுல் இராசாவாகத்தொரிந்து ஏற்படுத்தப்படல்: உச. அவனைப்பற்றிச் சனங்களுக்கொண்டிருந்த விருப்பு வெறுப்பு இன்னதென்று காட்டல்.

சாமுவேல் எண்ணெய்ப்பாத்திரத்தை எடுத்து, அவன் தலையில்வார்த்து, அவனை முத்தமிட்டு, யெகோவா உன்னைத்தமது சுதந்தரத்திற்கு அளிப்பதற்கும்படி அபிஷேகம் பண்ணினால்லவா, — நீ இன்றைத்தினம் என்னைவிட்டுப் புறப்பட்டபின்பு, பேன்யாமீன் எல்லையிலுள்ளசெல்சாவில் ராகேவின்பிரதவறையின் சமீபத்தில் இரண்டு மனுஷரைக்காண்பாய்; அவர்கள் உன்னைநோக்கி, நீ தேடிப்போன கழுதைகள் அகப்பட்டன: பார், உன்பிதா கழுதைகளின்மேல் வைத்தவிசாரத்தைவிட்டு, உங்கள்நிமித்தம்விசாரமடைந்தவனாய்என்புத்திரனுக்காகஎன்னசெய்வேனென்கிறுனென்றுசொல்லுவார்கள். — நீ அவ்விடத்தைநீக்கியப்பாற்போய், தாபோரன்னுஞ்சமஸூயியிற்சேரும்பொழுது, தேவனுக்கு ஆராதனைசெய்யும்படி பெத்தேலுக்குப்போகிற மூன்றுமனிதர் உன்னைக்கண்டுசந்திப்பார்கள்; அவர்களிலொருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், வேறொருவன் மூன்று அப்பங்கையும், மற்றவன் திராச்சரசுத் துருத்தியையும் கொண்டு வருவார்கள். — அவர்கள் உனக்கச்செய்தியைவிசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைத்தருவார்கள்; நீ அவைகளை அவர்கள்கையிலே வாங்குவாய். — அப்பால் பெலிஸ்தியரின் பானயமிருக்கிற தேவமலைக்குப்போவாய்: அங்கே நீ நகரத்திற்சேரும்பொழுது தம்புருவும், மோனமும், நாய்கசரமும், சுரமண்டலமும் முன்செல்ல, தீர்க்கதரிசனஞ் சொல்லிக்கொண்டு உயர்ந்த ஸ்தானத்தினின்றும் இறங்கிவருகிறதீர்க்கதரிசிகளின் சங்கத்ததைச் சந்திப்பாய்: — யெகோவா லின்ஆவிஉன்மேல்வர, நீயும் அவர்களுடன்கூடத் தீர்க்கதரிசனஞ்சொல்லுவாய், நீ புதியமனிதனாவாய். — இந்த

அடையாளங்கள் உனக்குண்டானதின் பின், தேவன் உன்னோடிருப்பதினால், உனக்குநேரிடுகிற பிரகாரஞ்செய். — நீ எனக்குமுன்னேகில்காலுக்கு இறங்கிப்போ; நான்கனபலிகளையும், ஸ்தோத்திரபலிகளையுமிடம்படி, அங்கே உன்னிடத்தில் வருவேன்: நான் உன்னிடத்தில்வந்து நீ செய்ய வேண்டியதினன்னதென்று உனக்குத்தொரிவிக்கிறவரைக்கும் ஏழுநாள் தரித்திருவென்றான்.

அவன்சாமுவேலை விட்டுத்திரும்பிப்போகிற பொழுது, தேவன் அவன் இருதயத்தைமாற்றினார்: அந்தஅடையாளங்களெல்லாம் அன்றைத்தினம் அவனுக்குண்டாயின. — அவர்கள் அந்தமலையைச்சேர்ந்தபொழுது, தீர்க்கதரிசிகளுடையசங்கம் அவனுக்கெதிரேவந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல்வர, அவனும் அவர்களுக்கள்ளே தீர்க்கதரிசனஞ்சொன்னான். — அதற்குமுன்னே அவனையறிந்த சனங்களெல்லாரும், அவனுர் தீர்க்கதரிசிகளுக்குள்ளே தீர்க்கதரிசனஞ் சொல்வதைக்கண்டு, ழேவின்புத்திரனுக்கு நடந்ததென்ன; ஷவுலுந் தீர்க்கதரிசிகளுக்குள்ளிருக்கிறாடுவென்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். — அதற்குத்தரமாக அவ்விடத்திலிருந்த ஒருவன் இவர்களுக்குப் பிதாவானவர் ஆரென்றான், ஷவுலுந் தீர்க்கதரிசிகளுக்குள்ளிருக்கிறாடுவென்பது அதன்பின் ஒருபழமொழியாயிற்று. — அவன் தீர்க்கதரிசனஞ் சொல்லியுமடித்தபின்பு உயர்ந்த ஸ்தானத்துக்குச்சென்றான்.

ஷவுலுடைய சிறியபிதா, நீங்கள் எங்கேபோயினீர்களென்று அவனிடத்திலும் அவனுடைய பணிவிடைக்காரனிடத்திலுங்கேட்க, அவன், நாங்கள் கழுதைகளைத்தேடிப்போனோம்: அவைகளை எவ்விடத்திலுங் காணாதபடியினால், சாமுவேலிடத்திற் போனோமென்றான். — அப்பொழுது ஷவுலின் சிறியபிதா சாமுவேல் உங்களுக்கென்ன சொன்னான் சொல்லென்றுகேட்க, — ஷவுல் தன் சிறியபிதானோக்கி, கழுதைகள் யக அகப்பட்டனவென்று எங்களுக்குத் தீர்ப்பாய்ச்சொன்னான் என்றான். இராச்சியபாரத்தைக்குறித்து சாமுவேல் தனக்குச்சொல்லியதை அவனுக்குத்தொரிவிக்கவில்லை.

சாமுவேல் சனங்களை மிஸ்பாவிலே யெயெகோவாவிடத்தில் வரவழைத்து, — இஸரவேல் சந்ததியாரைநோக்கி, இஸரவேலின் தேவனாகிய யெகோவா, நான் இஸரவேலரை எகிப்தினின்றும் புறப்படச்செய்து, உங்களை எகிப்தியரின் கைக்கும், உங்களைக் கிலேசப்படுத்தின சமஸ்திராச்சியத்தாரின்கைக்கும் விலக்கி இரட்சித்தேன். — உங்கள் சமஸ்தீமைகளுக்கு விலக்கி உங்களுக்கும்கிலக்கி, உங்களை இரட்சித்த உன்

(ய. அதி. க.) அதி. க. யச. உ. இரா. க. க. ச. சங். உ. யெ. அ. யெ. உ. உ. பா. க. உ. க. சங். எ. ய. எ. க. (உ) ஆதி. க. யெ. க. உ. யெ. யோக. யெ. உ. யெ. (க) ஆதி. உ. யெ. உ. ஆதி. க. யெ. க. க. யெ. (ச) நியா. யெ. யெ. (டு) வச. ய. அதி. யெ. க. அதி. க. யெ. யாத். யெ. உ. யெ. உ. இரா. க. யெ. யெ. (அ) அதி. க. கொரி. யச. க. (க) எண். யெ. உ. யெ. வச. ய. அதி. யெ. உ. க. உ. ச. (எ) யாத். ச. ய. ஓக். உ. யெ. உ. நியா. க. க. க. நியா. க. யெ. (அ) அதி. யெ. யெ. யெ. அதி. யெ. யெ. (ய) வச. யெ. அதி. யெ. க. உ. யெ. க. (யெ) அதி. யெ. க. உ. ச. மத். யெ. யெ. யெ. யெ. யோவா. எ. யெ. அ. ப. ச. யெ. (யெ) ஏசா. யெ. யெ. யோவா. க. ச. யெ. யோவா. எ. யெ. (யெ) நியா. யெ. யெ. அதி. யெ. யெ. அதி. எ. யெ. க. (யெ) நியா. க. யெ. க. (யெ) அதி. யெ. யெ. அதி. யெ. யெ. யெ.

கள் தேவனை நீங்களோ இந்நாளிலே புறக்கணித்ததாமன்றி; அவரைநோக்கி, எங்களுக்கோ இராசாவை ஏற்படுத்தவேண்டுமென்றுஞ் சொல்லுகிறீர்களென்கிறார். இப்பொழுது நீங்கள் உங்கள் வமிசத்தின்படிக்கும், ஆயிரவரான உங்கள் சேர்வைகளின்படிக்கும், யெகோவாவின்கண் உய நிதியில்முற்பட்டு நிலுவங்களென்றான்.—சாமுவேல் இலரவேலரின் சமஸ்தகோத்திரங்களையுஞ் சமீபித்துவரச்செய்தபின்பு, பேன்யாமீன் கோத்திரங்குறிக்கப்பட்டது.—பேன்யாமீன் கோத்திரத்தை வமிசப்படி சமீபித்துவரச்செய்தபின்பு, மாத்திரிகுடும்பங் குறிக்கப்பட்டது, அதில் கீஷின் புத்திரானியடிஷுவல் குறிக்கப்பட்டான்: அவர்கள் அவனைத்தேடினபொழுது அவன் அகப்பெட்டவிலே.—இனி அவனின்கேவருவானேவென்று அவர்கள் யெகோவாவினிடத்திற்கேட்க, யெகோவா, அவன்வீட்டுப்பொருளுக்குள்ளே உருளித்துக்கொண்டிருக்கிறுனென்றார்.—அப்பொழுது அவர்களோடிப்போய் அவனைக்கொண்டெவந்துவிட்டார்கள்: அவன்சனங்களுக்குள்ளே நிற்கையில் சமஸ்தசனங்களுந்தன்தோளுக்குக்கீழ்ப் பட்டத்தக்க நெடியவனாய்த் தோற்றினான்.—அப்பொழுதுசாமுவேல் சமஸ்தசனங்களையும் நோக்கி, யெகோவாவால் தெரிந்துகொள்ளப்பட்டவனைப் பாராளுங்கள், சமஸ்த சனங்களுக்குள்ளும் இவனுக்கு நிகருண்டாவென்று சொல்ல, சமஸ்த சனங்களும் ஆரவாரம்பண்ணி, இராசன் உருவாழ்க என்றார்கள்.—பின்பு சாமுவேல் இராச்சியபாரத்தின்முறையைச் சனங்களுக்குத்தெரிவித்து, அதை ஒருபுத்தகத்திலெழுதி, யெகோவாவின்கண்நிதியில்வைத்துவிட்டு, சமஸ்த சனங்களையும் அவரவர் வீட்டுக்குப்போகும்படியனுப்பினான்.

உஷ ஷஷலும் கியாவிலிருக்கிற தன்வீட்டுக்குப் போய்விட்டான்; தேவ லேவைப்பட்ட இருதயத்தையுடைய ஒரு சனக்கூட்டம் அவனுடைய உபேயாபெற்று.—பிவியாவின் மக்கள் இவன் நம்மனை இரட்சிப்பதென்றுசொல்லி அவனை அவமதித்து, அவனுக்குக்காணிக்கைகொண்டுபோகாமல்விட்டுவிட்டார்கள். அவன் அதைக்கேளாதவன்போலிருந்தான்.

யக. அதிகாரம்.

க. நாகாவோடும் உடன்படிக்கைசெய்தல்: ச. இலரவேல் ஷஷலிடத்தில்தூதுனுப்பல்: அவனால இரட்சைபெறல்: ஷ. ஷஷல் அபிஷேகம்பெறல்.

அிக்காலத்தில் அம்மோனியானுகிய நாகாஷ் புறப்பட்டுக் கியாத்திலுள்ள யாபேவை முற்றிக்கைபோட; யாபேஷிலுள்ள சமஸ்தமனித

ரும் நாகாவை நோக்கி, எங்களோடே உடன்படிக்கைபண்ணினால் நாங்கள் உம்மைச்சேவிப்போமென்றார்கள்.—அதற்கு அம்மோனியானுகிய நாகாஷ் அவர்களைநோக்கி, இலரவேலர் யாரும் அவமானமடையும்படி, உங்களெல்லாருடைய வலது கண்களையும் பிடுங்காவிட்டால் அப்படிச் செய்வென்று சொல்ல, யாபேஷின் முதியோர் அவனைநோக்கி, நாங்கள் இலரவேலின் சமஸ்த எல்லைகளுக்குள் தூதர்களை அனுப்பும்படி ஏழுநான் பொறுத்திரும்: எங்களை இரட்சிக்க ஒருவருயில்லாதிருந்தால், நாங்கள் உம்மிடத்திற்குமுற்பட்டுவருவோமென்றார்கள்.—அந்தத்தூதர்கள் ஷஷல் இருக்கிற கியாவிலே போய், சனங்களின் செவிக்கேறச் சமாசாரங்களைத் தெரிவித்தபொழுது, சமஸ்தசனங்களுக்குரவிட்டமுதலான.—அப்பொழுது ஷஷல் மாடுகளுக்குப்பின்னாக வயல்வெளியினின்றவந்து; சனங்கள் ஏன் அழுகிறார்களென்றுகேட்க, யாபேஷின் மனுஷர்சொல்லிய சமாசாரங்களை அவனுக்குத்தெரிவித்தார்கள்.—அந்தச் சமாசாரங்களை ஷஷல் கேள்விப்பட்டவுடனே தேவனுடைய ஆவியவன்மேல் வந்தது, அப்பொழுது அவன் கோபம்மிகவும்மூள, —ஒரிணைமாட்டைப்பிடித்துக் கண்டதுண்டமாக்கித் தூதர்கையிற்கொடுத்து, இலரவேலரின் எல்லையங்குமனுப்பி, ஷஷலுக்குச் சாமுவேலுக்கும் பின்னாகப்பறப்பட்டுவராதவனுடைய மாடுகளுக்கு இப்படிச்செய்யப்படுமென்று சொல்லுவத்தான். அப்பொழுது யெகோவா வருவித்தபயம் சனங்கள் மேல் வந்ததினால், அவர்கள் ஒருமணப்பட்டுப்பறப்பட்டுவந்தார்கள்.—பேசெக்கில் அவன் அவர்களைத்தொகையிட்டபொழுது, இலரவேல் சந்ததியார் மூன்றுலட்சம்பேர், யூதாவின் சனங்கள் முப்பதினாயிரம்பேர்.—வந்ததூதர்களை அவர்கள் நோக்கி, கியாத்திலுள்ள யாபேஷின் மனிதருக்கு, நானொயிலேறும்பொழுது நீங்கள் துணை பெறுவீர்களென்று சொல்லுங்களென்றார்கள். தூதர்கள்வந்து யாபேஷின் மனுஷருக்கு அதைத்தெரிவிக்க, அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.—பின்னும்யாபேஷின் மனுஷர், நாளைநாங்கள் உங்களிடத்தில் புறப்பட்டுவருவோம், உங்கள் பார்வைக்குநலமென்றுகண்டதையெல்லாம் எங்களுக்குச் செய்யலாமென்றார்கள்.—மற்றை நாள் ஷஷல் சனங்களைமூன்று அணியாகவகுத்தான்; அவர்கள்விடயுஞ்சாமத்திலேபாளயத்தின் மத்தியில்சென்று வெயிலெறும்வரைக்கும் அம்மோனியரைக் கொலைசெய்தார்கள்: மீந்திருந்தவர்களுக்குள்ளே இருவராகிலும் ஒருமித்துப்போகாதவண்ணம் சிதற அடிக்கப்பட்டார்கள்.

(உய) யோச. எ. ஷ. யக. யெ. அ. ப. க. உ. ச. உ. ச. (உஉ) அதி. உ. க. உ. ச. ய. யக. (உக) அதி. க. உ. (உச) உ. சாமு. உ. க. க. இரா. க. உ. க. க. உ. இரா. யக. யெ. (உடு) உ. பா. யெ. யச. (உக) நியா. உ. ய. யச. (உஎ) அதி. யக. யெ. உ. பா. யக. யக. உ. சாமு. அ. உ. க. இரா. ச. உ. க. உ. நாளா. யெ. க. ச. ய. எ. உ. ய. மத். உ. யக.—(யக) அதி. க. அதி. யெ. யெ. நியா. உ. க. ஆதி. உ. ச. யா. த. உ. க. க. உ. இரா. உ. ய. க. ச. யோபு. ச. க. ச. எ. சே. க. யெ. யக. (உ) அதி. க. ச. யச. அதி. யெ. உ. ச. அதி. ய. உ. ச. உ. சாமு. உ. க. க. நியா. உ. ச. நியா. உ. க. உ. (க) நியா. க. ய. (எ) நியா. யக. உ. க. நியா. உ. க. க. (அ) நியா. க. க. உ. சாமு. உ. ச. க. (ய) வ. ச. க. (யக) அதி. க. க. யக. நியா. எ. யக.

௨ பின்பு சனங்கள் சாமுவேலோடுநோக்கி, ஷவுல் எங்களை அரசாளுவானென்று சொன்னவர்க ளார்; அந்த மனுஷரை நாம் கொலைசெய்யும்ப டி எங்களிடத்தில் கொண்டுவரவேண்டுமென்று ௩ சொல்ல, —ஷவுல், இன்றைத்தினம் தேவன் இ லரவேலருக்குள்ளே இரட்சிப்பைவருவித்தார்; ஆதலால் இந்தநாளில் ஒருவருக் கொல்லப்பட ௪ லாகாதென்றான்.—அப்பொழுதுசாமுவேல்சனங் களுடனே, நாம் கில்காலுக்குப்போய், அங்கே இராசரிகத்தைத்திரும்பவும்ஸ்திரப்படுத்துவோம் ௫ வாரங்களுள்ளேன்.—அப்படியே சமஸ்த சனங் களுக் கில்காலுக்குப்போய், அங்கே யெகோ வாவின்சந்நிதியில்ஷவுலை இராசாவாக ஏற்படுத்தி; யெகோவாவின்சந்நிதியில்ஸ்தோத்திரபவி களையிட்டார்கள்; அங்கே ஷவுலும் இலரவேல ரனைவரும் மிகவுக் களிகூர்ந்திருந்தார்கள்.

௨. அதிகாரம்.

க. சாமுவேல் குற்றமற்றவனென்காட்டல்: க. சனங்களின் நன்றியினத்தை வெளிப்படுத்தல்: ௩. அரியரியுக் காலத்தில் உண்டான முழக் கத்தினால்பயமடைதல்: ௨. சாமுவேல் அவர் களைச் சாந்தப்படுத்திப் புத்திசொல்லல்.

சாமுவேல் இலரவேலரனைவரிடத்திலும், கே ளுங்கள், நீங்கள் எனக்குச் சொல்லியதெல்லா வற்றிலும் உங்கள் வாக்குக்குச்செவிகொடுத்து, உங்களுக்கொரு இராசாவை ஏற்படுத்தினேன்.— ௨ கேளுங்கள். இப்பொழுது அவர் உங்களுக்குமுன் பாக இராசாவாய் நிருவாகம்பண்ணிவருகிறார்; நானேவிருத்தனும் நரைத்தவனுமானேன்; என் புத்திரர் உங்களோடிருக்கிறார்கள்: நான் என்சி றுபிராயமுதல் இந்நான்வரைக்கும் உங்கள்முன் ௩ பாக நடந்துவந்தேன்.—கேளுங்கள், நான் இங் கையிருக்கிறேன்: ஆருடைய ஏருதைப்பிடித்துக் கொண்டுள்ளேன்; ஆருடைய கமுதையை எடுத்துக் கொண்டேன்; ஆருக்கு அநியாயஞ்செய்தேன்; ஆரைவருத்தினேன்; என்கண்களையிறைவாக்கும் வண்ணம் ஆரிடத்திற் பரிதானம் வாங்கினேன்; யெகோவாவின் சந்நிதியிலும், அவரால் அபி ஷேகம்பண்ணப்பட்டவருக்குமுன்பாகவும் இ தற்குத்தரஞ்சொல்லுங்கள்: அப்பொழுதுநான்அ தைஉங்களுக்குத்திரும்பத்தருவேனென்றுசொல் ௪ ல;—அவர்கள், நீர் எங்களுக்கு அநியாயஞ்செய்த தாயில்லை, எங்களை வருத்தினாயில்லை, ஒருவர் கையிலும் யாதொன்றையும் வாங்கினதாயில்லை ௫ யென்றார்கள்.—அதற்கவன் அவர்களைநோக்கி, என் கையிலே நீங்களொன்றையும் கண்டுபிடித்ததி லையென்பதற்கு உங்களுக்கெதிராக, இன்றைத்தி னம் யெகோவாவுஞ்சாட்சி, அவரால் அபிஷே

கம்பண்ணப்பட்டவருஞ் சாட்சியென்றுசொல் ல, அதற்குத்தரமாக அவர் சாட்சிதானென்றார்கள். பின்னுஞ் சாமுவேல் சனங்களைநோக்கி, மோ ௬ சேயையும், ஆரோனையும் ஏற்படுத்தினவரும், உங் கன்பிதாக்களை எகிப்துதேசத்தினின்றும் புறப்ப டச்செய்தவரும் யெகோவாவே.—ஆதலால் ௭ யெகோவா உங்களுக்கும் உங்கன்பிதாக்களுக் கும் செய்துவந்த நியாயக்கிரியைகளைத்தையு மெடுத்து, யெகோவாவின் சந்நிதியில் நான் உங்களுடனே நியாயம்பேசும்படி, நீங்கள் கில் லுங்கள்.—யாக்கோபு எகிப்தில்போயிருக்கிறகா ௮ லத்தில், உங்கள் பிதாக்கள் யெகோவாவை நோக்கி ஓலமிடுகையில், யெகோவாமோசே யையும், ஆரோனையும் அனுப்ப, இவர்கள் உங் கன்பிதாக்களை எகிப்தினின்றும் புறப்பட்டுச்செய் து இந்த ஸ்தானத்திலே வாசம்பண்ணவைத்தார் ௯ கள்.—அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோ வாவை மறந்தபொழுது, அவர் ஆத்சோரின் சே ளுபதியாகிய சிசெராவின் கைக்கும், பெலிஸ்தி யரின் கைக்கும், மோவாபியராசாவின் கைக்கும் அவர்களை விற்றுப்போட்டார், இவர்களை அவர் களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்.— ௧ ௦ அவர்கள் யெகோவாவைநோக்கி ஓலமிட்டு, ௧ ௧ நாங்கள் யெகோவாவைவிட்டு, பாகாக்களை யும் அஷ்தாரோத்தையுஞ் சேவித்ததினால் பா வஞ்செய்தோம்: இப்பொழுது எங்கள் சத்துருக் கள் கையினின்றும் எங்களை விடுவித்தருளும், இனி உம்மைச்சேவிப்போமென்றார்கள்.—யெ ௧ ௨ கோவா யெருபாகாலையும், பிதானையும், யெப் தாவையும், சாமுவேலையுமனுப்பி, சற்றி இருந்த உங்களைசத்துருக்கள் கையினின்றும் விடுவித்ததி லால் நீங்கள் விக்கினமின்றி வசித்தீர்கள்.—அம் ௧ ௩ மோன்சந்ததியாரின் இராசாவாகிய நாகாஷ் உங் களுக்கு விரோதமாய் வருகிறதைக்கண்டு, உங் கள் தேவனாகிய யெகோவாவே உங்களுக் கு அரசுயிருந்தும், நீங்களெண்ணேநோக்கி, எப் படியுமெங்களுக்கொரு இராசா வேண்டுமென் றீர்கள்.—இப்பொழுது நீங்கள் விரும்பித்தெரிந் ௧ ௪ துகொண்ட இராசாவைப்பாருங்கள், யெகோ வா உங்களுக்கொரு இராசாவை ஏற்படுத்தியி ருக்கிறார்.—நீங்கள் யெகோவாவின் கட்ட ௧ ௫ னையை விரோதித்து நடவாமல் யெகோவா வுக்குப்பயந்து, அவருடைய வாக்குக்கமைந்து, அவரைச்சேவித்து நடப்பீர்களாகில்; நீங்களும் உங்களை அரசாளும் இராசாவும் உங்கள் தே வனாகிய யெகோவாவுக்குப் பின்செல்லுவீர் கள்:—நீங்கள் யெகோவாவின்வாக்குக்கமைந் ௧ ௬ துநடவாமல், யெகோவாவின் கட்டினையை

(௨) அதி. ௨. ௨௭. லூக். ௨௧. ௨௭. (௩) உசாமு. ௩. ௨. ௨. யாத். ௪. ௩. ௩. அதி. ௩. ௩. (௪) அதி. ௩. ௩. (௫) அதி. ௩. ௩. (௬) அதி. ௩. ௩. (௭) அதி. ௩. ௩. (௮) அதி. ௩. ௩. (௯) அதி. ௩. ௩. (௧௦) அதி. ௩. ௩. (௧௧) அதி. ௩. ௩. (௧௨) அதி. ௩. ௩. (௧௩) அதி. ௩. ௩. (௧௪) அதி. ௩. ௩. (௧௫) அதி. ௩. ௩. (௧௬) அதி. ௩. ௩. (௧௭) அதி. ௩. ௩. (௧௮) அதி. ௩. ௩. (௧௯) அதி. ௩. ௩. (௨௦) அதி. ௩. ௩. (௨௧) அதி. ௩. ௩. (௨௨) அதி. ௩. ௩. (௨௩) அதி. ௩. ௩. (௨௪) அதி. ௩. ௩. (௨௫) அதி. ௩. ௩. (௨௬) அதி. ௩. ௩. (௨௭) அதி. ௩. ௩. (௨௮) அதி. ௩. ௩. (௨௯) அதி. ௩. ௩. (௩௦) அதி. ௩. ௩. (௩௧) அதி. ௩. ௩. (௩௨) அதி. ௩. ௩. (௩௩) அதி. ௩. ௩. (௩௪) அதி. ௩. ௩. (௩௫) அதி. ௩. ௩. (௩௬) அதி. ௩. ௩. (௩௭) அதி. ௩. ௩. (௩௮) அதி. ௩. ௩. (௩௯) அதி. ௩. ௩. (௪௦) அதி. ௩. ௩. (௪௧) அதி. ௩. ௩. (௪௨) அதி. ௩. ௩. (௪௩) அதி. ௩. ௩. (௪௪) அதி. ௩. ௩. (௪௫) அதி. ௩. ௩. (௪௬) அதி. ௩. ௩. (௪௭) அதி. ௩. ௩. (௪௮) அதி. ௩. ௩. (௪௯) அதி. ௩. ௩. (௫௦) அதி. ௩. ௩. (௫௧) அதி. ௩. ௩. (௫௨) அதி. ௩. ௩. (௫௩) அதி. ௩. ௩. (௫௪) அதி. ௩. ௩. (௫௫) அதி. ௩. ௩. (௫௬) அதி. ௩. ௩. (௫௭) அதி. ௩. ௩. (௫௮) அதி. ௩. ௩. (௫௯) அதி. ௩. ௩. (௬௦) அதி. ௩. ௩. (௬௧) அதி. ௩. ௩. (௬௨) அதி. ௩. ௩. (௬௩) அதி. ௩. ௩. (௬௪) அதி. ௩. ௩. (௬௫) அதி. ௩. ௩. (௬௬) அதி. ௩. ௩. (௬௭) அதி. ௩. ௩. (௬௮) அதி. ௩. ௩. (௬௯) அதி. ௩. ௩. (௭௦) அதி. ௩. ௩. (௭௧) அதி. ௩. ௩. (௭௨) அதி. ௩. ௩. (௭௩) அதி. ௩. ௩. (௭௪) அதி. ௩. ௩. (௭௫) அதி. ௩. ௩. (௭௬) அதி. ௩. ௩. (௭௭) அதி. ௩. ௩. (௭௮) அதி. ௩. ௩. (௭௯) அதி. ௩. ௩. (௮௦) அதி. ௩. ௩. (௮௧) அதி. ௩. ௩. (௮௨) அதி. ௩. ௩. (௮௩) அதி. ௩. ௩. (௮௪) அதி. ௩. ௩. (௮௫) அதி. ௩. ௩. (௮௬) அதி. ௩. ௩. (௮௭) அதி. ௩. ௩. (௮௮) அதி. ௩. ௩. (௮௯) அதி. ௩. ௩. (௯௦) அதி. ௩. ௩. (௯௧) அதி. ௩. ௩. (௯௨) அதி. ௩. ௩. (௯௩) அதி. ௩. ௩. (௯௪) அதி. ௩. ௩. (௯௫) அதி. ௩. ௩. (௯௬) அதி. ௩. ௩. (௯௭) அதி. ௩. ௩. (௯௮) அதி. ௩. ௩. (௯௯) அதி. ௩. ௩. (௧௦௦) அதி. ௩. ௩.

யக. அதிகாரம்.

விரோதித்து நடப்பீர்களாகில், யெகோவா வின் கரம் உங்களிப்தாக்களுக்கு விரோதமாயிருந் ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்.

யச இப்பொழுது யெகோவா உங்களிபர்வைக் குமுன்செய்யுபெரியகாரியத்தை நின்றுபாருங் யள கள்.—இது கோதுமையரியுங்காலமல்லவா; நான் யெகோவாவை நோக்கிப்பிரார்த்திப்பேன், அவர் இடிமுழக்கத்தையும் மழையையும் அனுப்பு வார்; அதைக்கொண்டுநீங்கள் உங்களுக்கொரு இராசாவேண்டுமென்றுகேட்டதினாலே யெகோவா வின் பார்வைக்கு முன் நீங்கள்செய்ததிமை பெரிசென்பதைக் கண்டுணர்வீர்களென்றான்.—

யஅ அப்படியே சாமுவேல் யெகோவாவை நோக்கிப் பிரார்த்திக்க; அன்றைத்தினம் யெகோவா இடிமுழக்கத்தையும் மழையையும் அனுப்பினார்: சமஸ்த சனங்களும் யெகோவாவுக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்தார்கள்.—

யக அன்றியுஞ் சனங்களெல்லாரும் சாமுவேலை நோக்கி, நாங்கள்செய்த சகல பாவங்களோடும் எங்களுக்கொரு இராசாவேண்டுமென்ற தீமையை யுங் கூட்டிக்கொண்டோம்: இனி நாங்கள் சாவாதபடி உமது தேவனாகிய யெகோவாவை நோக்கி அடியாரிமித்தம் பிரார்த்திப்பீராக வென்றார்கள்.

யஉ அப்பொழுதுசாமுவேல்சனங்களைநோக்கி, பயப்படாதிருங்கள்: இந்தப்பாவத்தையெல்லாஞ் செய்தீர்களே: ஆகிலும் நீங்கள் வருவாமல் யெகோவாவைப் பின்பற்றி, உங்களிபுரண இருதயத்தோடும் யெகோவாவைச் சேவியுங்கள்,—

யச அவரைவிட்டு விலகாதிருங்கள்: மற்றப்படி பலனையும் இரட்சிப்பையுந் தராத அபத்தமானவைகளைப்பின்பற்றுவிர்கள்; அவைகள் அபத்தமானவைகளே.—யெகோவா உங்களைத்தமக்குரியசனங்களாக்கிக்கொள்ளத் திருவுளங்கொண்டார்: ஆதலால் யெகோவா தமது மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது சனங்களைக் கைவிடார்.—

யச நாளை உங்களிமித்தம் பிரார்த்தனைபண்ணுவதை விட்டு, யெகோவாவுக்கு விரோதமாகச் செய்யும் பாவமெனக்குத் தூமாயிருப்பதாக: நன்மையுஞ் செவ்வையுமான வழியையேநானுங் களுக்குப் போதிப்பேன்.—நீங்கள் யெகோவாவுக்குப்பயந்து, உங்களிபுரண இருதயத்தோடும் அவரை உண்மையாய்ச் சேவிக்கக்கடவீர்கள்: அவர் உங்களுக்கு எத்தனை மகத்துவமான காரியங்களைச் செய்திருக்கிறார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.—இன்னுந் தீமைசெய்வீர்களாகில்நீங்களும் உங்கள் இராசாவும்நாசமடைவீர்களென்றான்.

க. ஷவுல் மூவாயிரம்பேரைத்தெரிந்துகொள்ளல்: டு. யுத்தஞ்செய்யப் பெலிஸ்தியர் ஏகமாய்ச் சேர்தல்: அ. சாமுவேல் வராமையினால் ஷவுல் பவியிடல்: யக. சாமுவேல் ஷவுலைக்கண்டித்தல்: யஎ. பெலிஸ்தியரின் மூன்றுதளத்தார் புறப்படல்: யக. இஸரவேலர்மத்தியில் கம்மாள் இல்லாதொழித்தல்.

ஷவுல் அரசாண்டு ஒரு வருஷஞ் சென்றபின், இஸரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டு வருங்காலத்தில்,—இஸரவேலரின் தனக்கு மூவாயிரம்பேரைத்தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் ஷவுலுடனே மிக்மாஷிலுக்குப் பெத்தல் மலையிலும், ஆயிரம்பேர் யோலோலேடே பெய்யாமீன் தேசத்துக் கிபியாவிலுமிருந்தார்கள்: மற்றச்சனங்களை அவரவர்கடாரத்துக்கு அனுப்பிவிட்டான்.—யோலோலே கோவிலே பாளயம்போட்டிருந்த பெலிஸ்தியரை முறிய அடித்தான், பெலிஸ்தியர்கள் அதைக்கேள்விப்பட்டார்கள். அதனால் ஷவுல் எபிரேயர்கேட்கக்கடவர்களென்று சொல்லித்தேசமெங்கும் எக்காணுதுவித்தான்.—சமஸ்த இஸரவேலரும், தாணயத்தையுடைய பெலிஸ்தியரை ஷவுல் முறிய அடித்தானென்றும், இஸரவேலரும் பெலிஸ்தியருக்குத் தூக்கந்தமாணர்களென்றுஞ்சொல்லக்கேள்விப்பட்டார்கள். பின்பு சனங்கள் ஷவுலுக்குப் பின்செல்லும்படி கிஸ்காவில் அழைக்கப்பட்டார்கள்.—இஸரவேலரோடு யுத்தம்பண்ணும்படி பெலிஸ்தியர் முப்பதினாயிரம் இரத்ததோடும், ஆறுயிரங்குதிரை வீரரோடும் கடற்கரைமணல்போலுந் திரளான சனங்களுடன் கூடிப்புறப்பட்டுவந்து, தோவெனுக்குக் கீழ்த்திசையிலுள்ள மிக்மாஷிலே பாளயம் இறங்கினார்கள்.—அதினால சனங்கள் கெலெசப்பட்டார்கள், இஸரவேல் சனங்கள் தங்களுக்கு ஆபத்துநேரிட்டதைக்கண்டு, கெபிகளிலும், முட்காடுகளிலும், கல்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலு மொளித்துக்கொண்டார்கள்.—எபிரேயரிற் சிலர்யோர்தானையுங்கடந்து காத்தேசத்துக்குங் கிவியாத் தேசத்துக்கும்போனார்கள். ஷவுலோ பின்னுங் கிவியாத் தேசத்திலிருந்தான்; சகலசனங்களும் நடுநடுங்கிக்கொண்டு அவனுக்குப் பின்சென்றார்கள்.—அவன் தனக்குச் சாமுவேல் குறித்தகாலத்தின்படி, ஏழுநாள்வரைக்கும் காத்திருந்தான்: சாமுவேல் கிஸ்காலுக்குவரவில்லை; சனங்கள் அவனைவிட்டுக் கலைந்துபோனார்கள்.—

அப்பொழுது ஷவுல் தகனபலியையும் ஸ்தோத்திரபலிகளையுங்கொண்டவாருங்கென்று சொல்

(யச) யாத்.யச.யக.யக. (யஎ) நீதி.உச.க. யோச.ய.யஉ. யாத்.டு.யச.யஎ.யஅ. அதி.அ.எ. (யஅ) யாத்.யச.யக. எஸ்ரூ.ய.க. (யக) யாத்.க.உஅ. யாத்.டு.யடு. க.யோவா.டு.யக. (உச) உபா.யக.யச. எரே.யச.யக. அபகூ.உ. யஅ. க.கொரி.அ.ச. (உஉ) க.இரா.சு.யக. சங்.சு.யச. யோச.எ.க. சங்.சு.அ. எரே.யச.உக. எசேக்.உ.ய.க.யச. உபா.எ.எ.அ. உபா.யச.உ. மல்.க.உ. (உக) அப்.யஉ.டு. ரோ.க.க. கொலோ.க.யக. உதீமோ.க.க. சங்.சு.யக. நீதி.ச.யக. க.இரா.அ.கூச. உ.நாளா.சு.உ.எ. எரே.சு.யக. (உச) பிர.யஉ.யக. ஏசா.டு.யஉ. உபா.ய.உக. சங்.ாஉச. உ.க. (உடு) யோச.உச.உ.ய. உபா.உஅ.கூச.—(யக. அதி. உ.) அதி.ய.உச. (க) அதி.ய.டு. (ச) ஆதி.கூச.கூ. யாத்.டு.உக. (சு) நியா.சு.உ. (அ) அதி.ய.அ.

வி, தானே தகனபலியையிட்டான்.—அவன் தகனபலியிட்டு முடிந்தவுடனே சாமுவேல்வர, ஷவுல் அவனுக்கு வாழ்த்துதல் சொல்லும்படி அவனுக்கெதிராகொண்டுபோனான்.—சாமுவேல் நீர் செய்ததென்னவென்று கேட்க; ஷவுல் சனங்கள் என்னைவிட்டுக் கலைந்துபோனதையும், குறித்த நான்களுக்குள்ளே நீர் வராததையும், பெலிஸ்தியர் மிக்மாஷிலே கூடிவந்திருக்கிறதையும் நான் உண்கண்டு;—பெலிஸ்தியர் கில்காலில் எனக்கு வி ரோதமாக வந்துவிடுவார்களே, நான் யெகோவாவின் சந்நிதியில் விண்ணப்பம் பண்ணவில்லையென்று துணிந்து ஒரு தகனபலியையிட்டேன் என்றான்.—அப்பொழுது சாமுவேல் ஷவுலேநோக்கி, நீர் செய்தது புத்தியினம்: உமது தேவனாகிய யெகோவா உமக்குவிதித்தகட்டளையை நீர் கைக்கொள்ளவில்லை: யெகோவா இவரவேலருக்குள்ளே உம்முடைய ஆளுகையை நித்தமும் நிலப்படுத்தி திருவுளங்கொண்டிருந்தாரே.—இனி உமது ஆளுகை நிலப்பட மாட்டாது: யெகோவா தமது உள்ளத்துக்கேற்ற ஒரு மனிதனைத்தேடிக்கொண்டார், யெகோவா உமக்குக்கட்டளையிட்டதை நீர் காத்துக்கொள்ளாதபடியினாலே, யெகோவா அவனைத் தமது சனங்களுக்கு அறிபதியாக ஏற்படுத்தியிருக்கிறார் என்றான்.—பின்பு சாமுவேல் எழுந்திருந்து, கில்காலே விட்டுப் புறப்பட்டுப் பேன்யாமீன் தேசத்திலுள்ள கிபியாவுக்குப்போனான். ஷவுல்தன்னே டிரூந்தசனங்களைத்தொகைபார்த்தபொழுது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.—ஷவுலும், அவன்புத்திரனாகிய யோனானும், அவர்களோடிருந்தசனங்களும், பேன்யாமீன் தேசத்திலுள்ள கிபியாவில் இருந்தார்கள்: பெலிஸ்தியரோ மிக்மாஷிலே பானயமிறங்கியிருந்தார்கள்.—கொள்ளைக்காரர் பெலிஸ்தியரின்பானயத்திலிருந்து மூன்று தண்டாகப் புறப்பட்டார்கள்: ஒரு தண்டு ஒபிரவழியாய் இவ்வால் தேசத்துக்கு நேராய்ப்போயிற்று.—வேறொரு தண்டு பேதோரேன் வழியாய்ப்போயிற்று: மற்றத்தண்டு வனத்திலுள்ள சேபோயியின் தாழ்ந்தபூமிக்கெதிர்ப்புறமான எல்லையின்வழியாய்ப்போயிற்று.—கட்கங்கனையாகிலும், ஈட்டிகனையாகிலும் செப்பனிட எபிரயரை விடப்படாதென்பதைப்பெலிஸ்தியர் பேசியிருந்ததினால், இவரவேலரின் தேசமெங்கும் ஒரு கம்மானும் இசைப்படவில்லை.—இவரவேலர் யாவருந் தங்கள் தங்கள் கொழுவையும், மண்வெட்டியையும், கோடரியையும், பாரையையும் கூர்மையாக்குகிறதற்குப் பெலிஸ்தியரிடத்திற்போய் வருவார்கள்.—உக பாரைகளையும், மண்வெட்டிகளையும், முட்கருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்

கள் அவர்களிடத்திலுண்டு.—யுத்தம் நடந்தநாடெளில் ஷவுலிடத்திலும், அவன் புத்திரனாகிய யோனானிடத்திலுமேயன்றி, ஷவுலோடையோனானோடும் இருந்தசனங்களிலொருவரையேயும் கட்கமுமில்லை ஈட்டியுமில்லை.—பெலிஸ்தியரின் பானயம் மிக்மாஷிலுக்குப் போகும்வழிமட்டும் பரம்பியிருந்தது.

யச. அதிகாரம்.

க. யோனானின் பெலிஸ்தியரின் துருக்கத்தைவி ரோதித்தல்: ச. துருக்கத்தைப்பிடித்தல்: டக. தோல்வியடைந்தவர்களைப் பிற்றொடரும்படி சனங்கள் ஏகமாய்க்கூடல்: உச. யோனான ஷவுலிடுவித்த ஆணையை மீறல்: கூச. சனங்கள் மாமிசத்துடன் இரத்தத்தைப்புகித்ததினால் தோஷமடைதல்: கூச. யோனானின் சனங்களால் இரட்சைபெறல்: சச. ஷவுலின் சங்கதிகளை விவரித்தல்: சக. ஷவுலின் வமிசவரலாற்றையெடுத்துக்காட்டல்.

ஒருநாள் ஷவுலின் புத்திரனாகிய யோனானின் தன்னாயுததாரியாகிய வாலிபனைநோக்கி, நாம் கடந்து எதிர்ப்புறத்திலுள்ள பெலிஸ்தியரின் தாயைத்துக்குப்போவோம்வாவென்றான். அவன் அதைத்தன் பிதாவுக்குச்சொல்லவில்லை.—ஷவுலோ கிபியாவின் கடையெல்லையாகிய மிக்ரோனிலே ஒருநாளைமரத்தின்கீழிருந்தான்: அவனோடிருந்த சனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேர்.—ஜிலோவிலே யெகோவாவின் ஆசாரியனாயிருந்த ஏலியின் பெளத்திரனும், பீனிகாசின் புத்திரனுமான இக்காபோத்தின் சகோதரனும், அகீனாப்பின் புத்திரனுமாகிய எபோத்து வஸ்திரத்தைத்தரித்த அகியாவென்பவனுமிருந்தான். யோனானின் போனதுசனங்களுக்குத்தெரியவில்லை.—யோனான்கடந்துபெலிஸ்தியரின் தாயைத்துக்குப்போகத்துணர்ந்த வழிநடவோ, இப்புறத்தில் ஒரு கூர்மையான குன்றும், அப்புறத்தில் ஒரு கூர்மையான குன்றும் இருந்தன; ஒன்றுக்குப்பேர் போத்தேதஸ், மற்றொன்றுக்குப்பேர் சேனே.—அந்தக் குன்றுகளிலொன்று வடக்கே மிக்மாஷிலுக்கு எதிர்ப்புறமாகவும், மற்றது தெற்கே கிபியாவுக்கு எதிர்ப்புறமாகவுமிருந்தன.—யோனானின் தன்னாயுதம் சுமந்துபோகிறவனாகிய வாலிபனைநோக்கி, நாம் தாண்டி விருத்தேசனம் இல்லாத இவர்களுடைய தானியத்துக்குப்போவோம்வா: யெகோவா நாமக்காக ஒருநாரியஞ்செய்யவுங்கூடும்: பலரைக்கொண்டாவது, சிலரைக்கொண்டாவது இரட்சிப்புச் செய்வதற்கு யெகோவாவுக்குத்தடையுண்டாவென்று சொல்ல.—அவனாயுததாரி அவனைநோக்கி, உமது மனத்திலுள்ள எல்லாவற்றின்படிக்குஞ்செய்யும்: அப்படிப்போம்; கேளும், உமது மனதிற்படி நானும்முடன் வருகிறேனென்றான்.—அப்பொழுது

(யக) உ.நானா.யச.க. அதி.யெ.யக. (யச) அதி.யெ.உ.அ. சங்.அக.உ.ய. அப்.யக.உ.உ. (யெ) அதி.யச.உ. (யச) அச.க. (யெ) யோச.ய.அ.உ.க. (ய.அ) யோச.ய.க.க. யோச.ய.அ.ய.க.யச. நிசி.ய.க.க.ச. (யக) உ.இரா.உ.ச.யச. எரே. உச.க. (உ.உ) நியா.அ.அ. (உ.க) அதி.யச.க.ச.—(யச. அதி. உ.) அதி.யக.யெ. (க) அதி.உ.உ.க.யக.உ.ய. அதி.ச.உ.க. அதி.உ.உ.அ. (ச) அதி.யக.உ.க. (ச) நியா.எ.ச.எ. உ.நானா.யச.யக.

துயோனாதான், கேள், நாம்கடந்து அந்தமனிதரிடத்தில்போய், அவர்களுக்குவெளிப்படுவோம்.-
 ௧ அவர்கள் நம்மைநோக்கி, நாங்கள் உங்களிடத்தில் வருமாட்டும் நீங்கள் நிலைநிற்கின்றென்று சொல்வார்களாகில்; நாம் அவர்களிடத்தில் ஏறிப்போகாமல்
 ௨ நின்று ஸ்தானத்தில் நிற்போம்.—எங்களிடத்தில் ஏறிவாருங்களென்று சொல்வார்களாகில்; யெகோவா நமதுகையில் அவர்களை ஒப்பித்தார் என்று ஏறிப்போவோம்: இது நமக்கடையாளமென்று உருள்.—பின்பு அவ்விருவரும் பெலிஸ்தியின் தாணயத்துக்குமுன் வெளிப்பட்டார்கள்; பெலிஸ்தியர், பாருங்கள், எயிரேயர் தாங்கள் ஒளித்துக்கொண்டிருந்த வளைகளை விட்டுப் புறப்படுகிறீர்களென்றார்கள்.—தாணயத்திலுள்ள மனிதர் யோனாதானையும் அவன் ஆயுத்தாரியையும் நோக்கி, ஏறிவாருங்கள், உங்களுக்கு ஒருகாரியம் அறிவிப்போமென்றார்கள். யோனாதான் தன் ஆயுத்தாரியை நோக்கி, யெகோவா அவர்களை இஸரவேலர்கையிலொப்பித்தார்: எனக்குப்பின்னாக ஏறிவாவென்று சொல்லி,—யோனாதான் தன் கைகால்களினாலே தவழ்ந்துபோனான், அவன் ஆயுத்தாரியும் அவனுக்குப்பின்னாக ஏறினான்: அப்பொழுது அவர்கள் யோனாதானுக்கு முன் விழுந்தார்கள்; அவையுத்தாரி அவனுக்குப்பின்னாக வெட்டிச் சென்றானே போலானான்.—யோனாதானும் அவன் ஆயுத்தாரியும் முதல் முதல் அடிக்க, அரையேர் நிலத்துக்குள் ஏறக்குறைய இருபதுபேர் விழுந்தார்கள்.—அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும் சமஸ்தசனங்களிடத்திலும் நடுக்கமுண்டாயிற்று: தாணயத்தில் உள்ளவர்களையும் கொள்ளைக்காரரையும் நடுக்கம் பிடித்தது, பூமியிலிருந்து இவ்வண்ணமே மிகவும் பெரிய பயங்கரமுண்டாயிற்று.—அந்தச் சனக்கூட்டத்தார் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு கரைந்துபோவதை, நெய்யாமின் கிப்பாவிலுள்ள ஷவுலின் காவலாளர்கள் கண்டார்கள்.—அப்பொழுது ஷவுல்தன் லேடிருந்த சனங்களை நோக்கி, நம்மை விட்டுப்போனவர்கள் யாரென்று எண்ணிப்பாருங்களென்றான். அவர்கள் எண்ணிப்பொழுது யோனாதானும் அவன் ஆயுத்தாரியும் அங்கேயில்லை.—ஷவுல் அகியாவை நோக்கி, தேவனுடைய பெட்டியைக் கொண்டுவாவென்றான். அக்காலத்திலே தேவனுடைய பெட்டி இஸரவேல் சந்தியாரிடத்திலிருந்தது.—ஷவுல் ஆசாரியனோடு சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், பெலிஸ்தியரின்பாளயத்தில் கலகம்வரவர அதிகரித்தது: அதனால் ஷவுல் ஆசாரியனை நோக்கி, இளியிருக்கட்டெய்தென்றான்.—பின்பு ஷவுலும் அவனோடுருந்த சனங்களும் ஏகமாய்க்கூடி, யுத்தகளத்துக்குப்போய்ச்சேர்ந்தார்கள்: அவர்களுக்குள்ளே ஒருவர்கட்கும் ஒருவருக்கு விரோதமாயிருந்ததினால்

மகாசங்கரமுண்டாயிற்று.—சிலகாளுக்குமுன் உசேன பெலிஸ்தியருடன் கூடிப் பாளயத்துக்கேறிப்போன எயிரேயரும் ஷவுலோடும் யோனாதானோடும் இருந்த இஸரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.—எப்ராயீம் மலையில் ஒளித்திருந்த இஸரவேலர் சமஸ்தரும், பெலிஸ்தியர் முறிந்தோடி விட்டார்களென்று கேள்விப்பட்டவுடனே, தாங்களும் யுத்தத்திலே துரிதமாய் அவர்களைப்பின்தொடர்ந்தார்கள்.—இப்படி யெகோவாவா அந்நாளில் இஸரவேலரை இரட்சித்தார்: யுத்தம் பேதாவென்மட்டும் பரந்தது.—நானென் உசுசத்தாருக்களிடத்தில் பழிவாங்கவேண்டுமே, சாயங்காலத்துக்குமுன் போசனம் பண்ணுகிறவனெவனோ அவன் சபிக்கப்பட்டவனென்று ஷவுல் சனங்களுக்கு ஆணையிட்டினியித்தம் சனங்களிலொருவரும் போசனமுட்கொள்ளவில்லை; அதனால் இஸரவேலர் அன்றைத்தினம் வருத்தப்பட்டார்கள்.—அத்தேசத்தாராகிய சமஸ்தரும் உரு ஒருகாட்டிலேவந்தார்கள்: அங்கேதரையிலே தேன் ஒழுகியிருந்தது.—சனங்கள் காட்டிழ்ந்தபிரவேசித்தது தேன் ஒழுகியிருக்கிறதைக்கண்டும், ஒருவனும் தன் கையை வாயில் இடவில்லை: சனங்கள் ஆணையினியித்தம் பயந்தார்கள்.—யோனாதானே தன்பிதா சனங்களுக்கு ஆணையிட்டதை கேள்விப்பட்டவில்லை: ஆதலால் அவன் தன் கையிலிருந்த கோலேட்டி, அதின்று அனியைத்தேன் கூட்டிலே தோய்த்து, அதை எடுத்துத் தன்வாயிலிட்டிக்கொண்டான்: அதனால் அவன் கண்கள் தெளிந்தன.—அப்பொழுது சனங்களிலொருவன் உரு இன்றைத்தினம் புசிக்கிறவனெவனோ, அவன் சபிக்கப்பட்டவனென்று சொல்லி உமது பிதா சனங்களுக்கு ஆணையிட்டார். சனங்கள் இளைத்துப்போனாகளென்று சொல்லி,—யோனாதான் என்பிதா தேசத்தை வருத்தினாரே: நானிந்தத்தேனிற்கொஞ்சம் பருகினதினால் என் கண்கள்தெளிந்தன, பாருங்கள்.—இப்படியே சனங்கள் கூடு இன்றைத்தினம் தங்களுக்குக்கிடைத்த தங்கள் சத்தாருக்களின் கொள்ளைப்பொருள்களிலே தேனும் புசித்திருந்தார்களாகில் எவ்வளவு நலமாகும்; பெலிஸ்தியருக்குள் உண்டான அழிவு மிகவும் அதிகமாயிருக்கமாட்டாதாவென்றான்.—அவர்கள் அன்றைத்தினம் பெலிஸ்தியரை மிக்க மாஷ்தொடங்கி அயாலோன்மட்டும் முறிய அடித்தார்கள்: சனங்கள் மிகவும் இளைத்துப்போனார்கள்.—அப்பொழுது சனங்கள் கொள்ளைப்பொருளினமேற் பறந்து, ஆடுமடுகளையும், கன்றுகளையும் தரையிலேபோட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.—அப்பொழுது அவர்கள் கூடி ஷவுலே நோக்கி, சனங்கள் இரத்தத்துடன் புசித்ததினால் யெகோவாவுக்கு விரோதமாகப்பாவஞ்செய்கிறீர்களென்று தெரிவிக்க, அவன், நீ

(ய) ஆதி.உச.யச. நியா.எ.யச. (யச) நியா.எ.உச. (யடு) உ.இரா.எ.எ. யோபு.யஅ.யச. ஆதி.யகூ.யஎ. ஆதி.கடு.டு. (யசு) வச.உய. (யகூ) எண்.உஎ.உச. (உய) நியா.எ.உஉ. உ.நாளா.உய.உசு. (உஉ) ஆதி.யகூ.சு. (உகூ) யாத்.யச.கூ. சங்.சச.க.எ. ஒசி.க.எ. ஆதி.யகூ.டு. (உச) யோச.சு.உசு. (உடு) உபா.கூ.உஎ. மத்.கூ.டு. யாத்.கூ.அ. எண்.யகூ.உஎ. மத்.கூ.சு. (கூஉ) லேவி.கூ.யஎ. லேவி.எ.உசு. லேவி.யஎ.ய. லேவி.யகூ.உசு. உபா.யஉ.யசு.உசு.உசு.

கன் துரோகஞ்செய்தீர்கள்: இன்றைக்கு என்னிடத்தில் ஒரு பெரியகலை உருட்டிக்கொண்டு கூச வாருங்கொன்றான்.—பின்னும் ஷவுல் நீங்கள் சனங்களுக்குள்ளே திரிந்து, அவர்களைநோக்கி, நீங்களுங்களுக்கள் ஆடுமொடுகளை என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்துப்பிசிக்கவேண்டும்; இரத்தத்துடன் புசிப்பதினால் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருப்பீர்களாகவென்று சொல்லுங்கொன்றான். அதினால் சமஸ்தசனங்களும் அன்றிரவு தங்கள் தங்கள் மாடுகளைக்கொண்டுவந்து அங்கே அடிக்கூடு தார்கள்.—பின்பு ஷவுல் யெகோவாவுக்கு ஒரு வேதிகையை யுண்டாக்கினான்: அதுவே யெகோவாவுக்கு அவன் முதல் உண்டாக்கிய வேதிகை.—அப்புறம் ஷவுல், நாம் இன்றிரவு புறப்பட்டு, பெலஸ்தியரைத்தொடர்ந்து, அருணோதயமட்டும் அவர்களிலொருவரையும் மீந்திருக்கவிடாமல் நாசப்படுத்தவோமென்றுசொல்ல; அவர்கள் உம்முடைய பார்வைக்குநலமென்று கண்டதைச் செய்யுமென்றார்கள். ஆசாரியனோ காயிங்கே தேவ சந்நிதியிற்சேர்க்கடவோமென்றான்.—அப்பொழுது ஷவுல் நான் புறப்பட்டுப் பெலஸ்தியரைத் தொடரலாமா; இலரவேலரைகையில் அவர்களை ஒப்பிப்பீராவென்று தேவனிடத்தில்கேட்க; அவர் அந்நாளில் கூடி உத்தரங்கொடுக்கவில்லை.—ஷவுல் சகலவித சனங்களும் இங்கே சேர்ந்துவாருங்கள்: இன்றைத்தினம் உண்டான பாவம் இன்னதென்று பார்த்தறியுங்கள்.—அது என் புத்திரனாகிய யோனாதானிலே காணப்பட்டாலும், இலரவேலரை இரட்சிக்கும் யெகோவா நித்தியரானால், அவன் மரிக்கவேண்டாமென்றான். சகல சனங்களன்றும் ஒருவனும் அதற்கு உத்தரஞ்சொல்லவில்லை.—அவன் இலரவேலர் யாவரையும்நோக்கி, நீங்கள் ஒருபக்கத்திலேயிருங்கள், நானும் என் மகனாகிய யோனாதானும் மற்றப்பக்கத்திலேயிருப்போமென்று சொல்ல; சனங்கள் ஷவுலை நோக்கி, உமதுபார்வைக்கு நலமென்று கண்டதைச் செய்யுமென்றார்கள்.—அப்பொழுது ஷவுல் இலரவேலின் தேவனாகிய யெகோவாவைநோக்கி, யதார்த்தமுள்ள சீட்டைத் தரக்கடவீரென்றான். ஷவுலும் யோனாதானும் குறிக் கப்பட்டார்கள்: சனங்களோ தப்பிவிட்டார் சஉகன்.—பின்பு ஷவுல் எனக்கும் என் புத்திரனாகிய யோனாதானுக்கும் சீட்டுப்போடுக்கொன்றான். சஉ யோனாதான் குறிக்கப்பட்டான்.—அப்பொழுது ஷவுல் யோனாதானைநோக்கி, நீ என்னசெய்தாய்சொல்லென்றுகேட்க; யோனாதான் அவனை நோக்கி, என் கையிலிருந்தகோலின் துளியினால் கொஞ்சந்தெனெடுத்துச்சுவைத்தேன், நான் மரிக்கவேண்டாமென்றான்.—அதற்கு ஷவுல் யோனாதானே, யெகோவா அப்படியாயினும் அதற்க திகமாயினும் எனக்குச் செய்தாலும், நீ மரிக்கவேண்டாமென்றான்.—அப்பொழுது சனங்கள் சஊ ஷவுலைநோக்கி, இலரவேலருக்குள்ளே இந்தப் பெரிய இரட்சிப்பைச்செய்த யோனாதான் மரிக்கலாமா; அது வேண்டாம்: தேவன் தன்னுடன்துணைநிற்க அவன் இன்றுகாரியஞ்சித்திக்கப்பண்ணினான்; ஆகையினால் யெகோவா நித்தியரானால் அவன் தலைமயீர்களிலொன்றுந்தரையிலே விழப்படாநென்றார்கள். அவ்வண்ணமே சனங்கள் யோனாதானைச் சாவாதபடி விடுவித்தார்கள்.—பின்பு ஷவுல் பெலஸ்தியரைத் தொசுகடராமல் திரும்பிவிட்டான்: பெலஸ்தியரும் தங்கள் ஸ்தானத்திற்குப்போய்விட்டார்கள்.—இப்படியே ஷவுல் இலரவேலரை அரசாளுவதில் நிலைபெற்றான், நான்கு திசையிலுமுள்ள தன் சத்துருக்களாகியமோவாபியருக்கும், அம்மோன்சத்தியாருக்கும், ஏதோயியருக்கும், சோபாவின் இராசாக்களுக்கும், பெலஸ்தியருக்கும் விரோதமாகயுத்தஞ்செய்து, தான்போகும் எவ்விடத்திலுள்ளவர்க்கையும் அடக்கினான்.—அவன்பராக் சஅ கிரமங்காட்டி, அமலேக்கியரை முறிய அடித்து, இலரவேலரைத் துயர்ப்படுத்தினவர்களை யினின்று அவர்களை விடுவித்தான்.—ஷவுலின் சக புத்திரர் யோனாதான், இஷ்லி, மல்கீலூவா என்பவர்களே: அவன்புத்திரிகளிருவரில் மூத்தவன் பெயர் மேரப், இளையவன்பெயர் மீகான்.—ஷவுலின் மனைவியன்பெயர் அகிலோவாம், அவன் அகிலோத்திர்புத்திரி: அவன் சேனாபதியின் பெயர் அப்பனோர், அவன் ஷவுலின் சிறியபிதாவாகிய பெநரின் புத்திரன்.—ஷவுலின் பிதா கீஷ; அப்புகனோரின் பிதாவாகிய பெநர் அப்பேலின் புத்திரன்.—ஷவுலின் காலமுழுவதும் பெலஸ்தியருக்குவிடுவிரோதமாகக்கமையாவது யுத்தம்நடந்தது: ஷவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிவிடும், யுத்தவீரனாகிவிடும் கண்டானாகில், தன்னிடத்திற் சேர்த்துக்கொள்ளுவான்.

யுடு. அதிகாரம்.

க. அமலேக்கியருக்குவிரோதமாக ஷவுல் அனுப்பப்படல்: சு. கேனியர்மேல் அவன் தமையும் அமலேக்கியர்மேல் நிருதமையுங் காட்டல்: டி. ஷவுல் தேவனுடையகட்டளையைமீறல்: உச. கட்டளை மீறினதினியித்தம் சாமுவேல் அவனுக்குவருந் தண்டனையை அறிவித்தல்: கூஉ. அகாக்கைக்கொலைசெய்தல்: கூச. சாமுவேல் தன்வீட்டுக்குச்செல்லல். சாமுவேல் ஷவுலைநோக்கி, யெகோவாதமகது சனங்களாகிய இலரவேலருக்கு உம்மை இராசாவாக அபிஷேகம்பண்ணும்படி என்னைய

(கஊ) அதி.எ.யு.எ. (கௌ) அதி.உ.அ.சு. (கூடி) யோசு.எ.யி.சு. அதி.யி.யு.க. நியா.உ.யி.உ. (கூக) உ.சாமு.யி.உ.டு. (சக) நீதி.யு.க.கூ. அப்.க.உ.டு. யோசு.எ.யி.சு. அதி.யி.உ.யி.உ.க. (சக) யோசு.எ.யி.சு. வச.உ.எ. (சச) ருத்.க.யி.எ. வச.கூ. (சஊ) உ.சாமு.யி.சு.யி.க. க.இரா.க.ஊ.உ. லூக்.உ.க.யி.அ. (சஎ) அதி.யி.க.யி.க. உ.சாமு.யி.சு. (சடி) அதி.யி.டு.கூ.எ. (சஉ) அதி.கூ.உ. க.நாளா.அ.கூ.க. (ஊ) அதி.க.க. (ஊஉ) அதி.அ.யி.க.—(யுடு. அதி. க.) அதி.கூ.யி.க.

னுப்பினாரே: ஆதலால் யெகோவாவுடைய வாக்கின் சத்தத்தைக்கேளும்.—சேனைகளுக்கு அதிபதியாகிய யெகோவா, இஸரவேலர் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபொழுது அமலேக்கியர் வழியிலே விரோதித்துச் செய்ததை நான் உள்ளத்தில் வைத்திருக்கிறேன்.—இப்பொழுது நீபோய் அமலேக்கியரை அடித்து, அவர்களுக்குண்டான யாவற்றையுமுறித்து; அவர்களுக்கு இரங்காமல் ஸ்திரி புருஷர்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், ஆமொடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொலைசெய்யக்கடவாயென்று சொல்லுகிறுமென்றான்.—அப்பொழுது ஷவுல் சனங்களைவரவழைத்து, திவாயீயிலே அவர்களைத் தொகைபார்த்தான், காலாங்கள் இரண்டெட்சம்பேர், யூதசனங்கள் பதினாயிரம்பேர்.—பின்பு ஷவுல் அமலேக்கியரின் ஒருநகரத்திற்கேர்ந்து, தாழ்ந்தபூமியில் பதிவிடைவைத்தான்.—ஷவுல் கேனியரைநோக்கி, இஸரவேலர் எகிப்தைவிட்டுப்புறப்பட்டவருகிறபொழுது, நீங்கள் அவர்களையாவருக்கும் தயைசெய்தீர்கள்: அமலேக்கியருடன் நான் உங்களைச்சங்கரியாடபடி, நீங்கள் அவர்களிடத்தினின்றும் புறப்பட்டிடுப் போய்விடுகின்றென்றுசொல்ல, கேனியரும் அப்படியே அமலேக்கியரிடத்தினின்றுப்புறப்பட்டிடுப்போய்விட்டார்கள்.—ஷவுல் அவிலாதொடங்கி எகிப்துக் கெதிர்ப்புறத்திலுள்ள ஜீர்வரைக்கும் இருந்த அமலேக்கியரை அடித்து,—அமலேக்கியரின் இராசாவாகிய அகாக்கை உயிரோடேபிடித்துக்கொண்டு, சனங்கள் யாவரையும் கட்டகத்தின்வாயினாலே சங்கரித்தான்.—ஷவுலும் சனங்களும் கீழ்மையும் இழிவுமான பொருளனைத்தையும் அழித்து விட்டு, அகாக்கையை, ஆமொடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், உத்தம்பொருளனைத்தையும் அழியாமற் பேணுவைத்துக்கொண்டார்கள்.—அப்பொழுது யெகோவாவின்வாக்கு, சாமுவேலிடத்தில், ஷவுல் என்னைப்பின்பற்றி என்கட்டளைகளைக்காத்துக்கொள்ளாமல் பராமுகம்பண்ணிபடியினாலே, அவனை இராசாவாக ஏற்படுத்தினது, நான் அனுதாபப்படுவதற்குவதுவாயிற்றென்றுசொல்லிற்று.—அதனால் சாமுவேல் வியாகுலமடைந்து, இராமுழுதும் யெகோவாவை யெநோக்கி ஓலயிட்டான்.—அனிகாலையிலே சாமுவேல் ஷவுலைச்சந்திக்கும்படி எழுந்தபொழுது, ஷவுல் கர்மேலுக்குவந்து, ஞாபகக்குறியொன்று ஸ்தாபித்து, சுற்றிநடந்து கில்காலுக்குப்போய்ச்

சேர்ந்தானென்று சாமுவேலுக்குத் தெரிவிக்கப்பட்டது.—சாமுவேல் ஷவுலினிடத்தில் போய்குணை: அப்பொழுது ஷவுல் அவனைநோக்கி, நீர் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவீராக: யெகோவாவின் கட்டளையை நிறைவேற்றினேனென்றான்.—அதற்குச்சாமுவேல் என்செவிக்கேறேயென ஆட்டின்சத்தமும், எனக்குக்கேட்கிற மாட்டின்சத்தமும், என்னவென்றுகேட்க,—ஷவுலில் அமலேக்கியரிடத்தினின்றும் அவைகளைக்கொண்டெவந்தார்கள்: உமது தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படி, சனங்கள் ஆமொடுகளில் சிரேஷ்டமானவைகளைமீந்திருக்கவிட்டார்கள்; மற்றவைகளை நாங்கள் சங்கரித்தோம் என்றான்.—அதற்குச்சாமுவேல் ஷவுலைநோக்கி, பொயசுறும், இராத்திரி யெகோவா எனக்குச்சொன்னதைச்சொல்லுகிறேனென்றுசொல்ல; அவனுக்கு இவன் சொல்லுமென்றான்.—அப்பொழுது சாமுவேல், நீர் உமதுசுயபார்வைக்குச்சிரியவனாயிருந்தபொழுது, இஸரவேல்கோத்திரங்களுக்குத்தலைவனாக ஏற்படுத்தப்படவில்லையா; உம்மை இஸரவேலருக்கு இராசாவாக யெகோவா அபிவேகம்பண்ணிவைத்தாரே.—போய் அமலேக்கியராயுகிய அந்தப்பாவிகள் நாசமாகும்வரைக்கும் அவர்களுக்குவிரோதமாகயுத்தம்பண்ணி, அவர்களைச்சங்கரிக்கக்கடவாய் என்று யெகோவா பிரயாணமாய் உம்மை அனுப்பிவிட்டார்.—நீர் யெகோவாவின் வாக்குக்கமைந்து நடவாமல், கொள்ளைப் பொருள்மேல் பாய்ந்து, யெகோவாவின் பார்வைக்குத் தீமைசெய்ததென்னவென்றான்.—ஷவுல் சாமுவேலைநோக்கி, நான் யெகோவாவுடைய வாக்குக்கு அமைந்து, யெகோவா என்னையனுப்பிய நெறியேசென்று, அமலேக்கியரைச் சங்கரித்து, அமலேக்கிகள் இராசாவாகிய அகாக்கைக் கொண்டெந்தேன்.—சனங்களோ அழிக்கப்படவேண்டிய கொள்ளைப் பொருள்களுக்குள்ளே சிரேஷ்டமாகிய ஆமொடுகளை, கில்காலிலே உமது தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படி தெரிந்தெடுத்தீர்கள் என்றான்.—அதற்குச் சாமுவேல், யெகோவாவின் வாக்குக்கு அமைதலைப்போல யெகோவா தகனபலிகளையும் மற்றப்பலிகளையும் விரும்புகிறாரா; கேளும், பலியிடுவதிலும் கட்டளைகளைக்கைக்கொள்வதே உத்தமம், ஆட்டுக்கடவாவின் நிணத்திலும் செவிக்கொடுப்பதே உத்தமம்.—கட்டளையிறுத்தல் மாயாவித்தையைப்போல உலப்பாவமுள்ளது, முருட்டாட்டம் விக்கிரகாராதனையைப்போலப் பாவமுள்ளது. நீர் யெ

(உ) யாத். யெ. அ. யெ. எண். உச. உய. உபா. உரு. யெ. யெ. யெ. யெ. (க) லேவி. உஎ. உஅ. உக. யோசு. க. யெ. உக. (க) எண். உச. உக. நியா. க. யெ. ஆதி. யெ. உரு. வெளி. யெ. ச. யாத். யெ. யெ. யெ. எண். யெ. உக. கஉ. (எ) அதி. யெ. ச. அ. ஆதி. உ. யெ. ஆதி. உரு. யெ. ஆதி. யெ. எ. (அ) க. இரா. உய. கச. கரு. அதி. க. யெ. (க) வச. க. யெ. (யெ) வச. க. யெ. ஆதி. க. க. எ. உசாமு. உச. யெ. யோசு. உஉ. யெ. க. இரா. க. க. அதி. யெ. யெ. வச. க. க. வச. க. யெ. அதி. யெ. க. (யெ) யோசு. யெ. ரு. ரு. (யெ) ஆதி. யெ. யெ. நியா. யெ. உ. ருத்த. க. யெ. (யெ) வச. க. உக. ஆதி. க. யெ. நீதி. உய. யெ. (யெ) அதி. க. உக. (உய) வச. யெ. (உக) வச. யெ. (உஉ) சங். ரு. யெ. ஆ. க. நீதி. உக. க. ஏசா. க. யெ. யெ. யெ. யெ. யெ. எரே. எ. உஉ. உக. மீகா. க. க. எ. எ. யெ. எ. யெ. பிர. தி. க. ஓசி. க. க. மத். ரு. உச. மத். க. யெ. மத். யெ. எ. மாற். யெ. க. க. (உக) உபா. யெ. யெ. அதி. யெ. யெ. உசாமு. யெ. யெ.

கோவாவின் வாக்கைப் புறக்கணித்தபடியினாலே, நீர் இராசாவாயிராதபடி அவரும் உம்மைப் பறக்கணித்தாரென்றான்.—அப்பொழுது ஷவுல் சாமுவேலைநோக்கி, நான் பாவஞ்செய்தேன்: சனங்களுக்குப்பயந்து, அவர்கள் வாக்குக்கிணங்கநடந்து, யெகோவாவின் கட்டளைகளையும், உடு உமதுவாக்குகளையும் மீறினேன்.—இப்பொழுது நீர் என்பாவத்தை மன்னித்து, நான் யெகோவாவுக்காராதனை செய்யும்படி, என்னோடே திடீரும்பிவாருமென்றான்.—சாமுவேல் ஷவுலைநோக்கி, நான் உம்மோடே திரும்பிவரேன்: யெகோவாவின் வாக்கை நீர் புறக்கணித்தீர், அதனால் நீர் இஸரவேலருக்கு இராசாவாயிராதபடி யெகோவா உம்மைப்புறக்கணித்தாரென்றான்.—உளபோகும்படி சாமுவேல் திரும்புகையில், இவன் அவன்மேலங்கியின் விளிம்பைப்பிடிக்க, அது உய்கிழிந்துபோயிற்று.—சாமுவேல் அவனைநோக்கி, யெகோவா இந்நாளிலே இஸரவேலரின் இராச்சிய பரிபாலனத்தை உம்மிடத்தினின்றும் நீக்கி, உம்மியிலும் அதிகஉத்தமனாயிருக்கிற உமது உயலானுக்குக் கொடுத்தார்.—இஸரவேலருக்குப் பலமாயிருக்கிறவர் பொய்சொல்லார், மனமும் பேதியார்: மனம்பேதிக்க அவரொரு மனிதனல்லவென்றான்.—அதற்கவன் நான் பாவஞ் செய்தேனே: என்சனங்களின் முதியோருக்கு முன்பாகவும், இஸரவேலருக்கு முன்பாகவும் என்னைக்கனம்பண்ணி, நான் உமது தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனை செய்யும்படி என்னோடே திரும்பிவாருமென்றான்.—அதனால் சாமுவேல் திரும்பி ஷவுலுக்குப் பின்சென்றான்; ஷவுல் யெகோவாவுக்கு ஆராதனை செய்தான்.—பின்பு சாமுவேல், அமலேக்கியரின் இராசாவாகிய அகாக்கை என்னிடத்திற் கொண்டுவாருங்கொள்ளான். அகாக் பிரியமூள்ளவனாகி, உள்ளேவந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போயிற்று என்றான்.—சாமுவேல் உன்கட்கம் ஸ்திரிகளே பிள்ளையற்றவர்களாகினதபோல, ஸ்திரிகளுக்குள்ளே உன்மாதாவும் பிள்ளையற்றவளாவாளென்றான். அப்பொழுது சாமுவேல் கில் காலிலே யெகோவாவுக்கு முன்பாக அகாக் கைத் துண்டித்துப்போட்டான்.—அதன்மேல் சாமுவேல் ராமாவுக்குப்போனான், ஷவுலோதன் வாசஸ்தலமாகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டிற்குப் போய்விட்டான்.—ஷவுல் மரணமடையும் நான்மட்டும் சாமுவேல் அவனைச் சந்திக்கப்போகவில்லை: ஆயினும் சாமுவேல் ஷவுலின் நிமித்தம் துக்கித்துக்கொண்டிருந்தான்: யெகோ

வா ஷவுலை இஸரவேலருக்கு இராசாவாக ஏற்படுத்தினதைக்குறித்து அனுதாப்பட்டார்.

யசு. அதிகாரம்.

க. சாமுவேல் ஈஷாயிடத்தில் அனுப்பப்படல்: சு. ஈஷாயின் சமஸ்தபுத்திரரையும் கண்டுதலுக்கு அபிஷேகஞ்செய்தல்: யசு. ஷவுலின் னதுஷ்ட ஆவியை அடக்கும்படி சனங்கள் தாவீதையரசுமைத்தல்: யசு. அவன் இராசமுக்கில் வெளிப்படல்.

யெகோவா சாமுவேலைநோக்கி, ஷவுலினிமித்தம் நீ எதுவரைக்கும் துக்கங்கொண்டிருப்பாய், இஸரவேலருக்கு இராசாவாயிராதபடி அவனைப்புறக்கணித்தேன்; நீ உன்கொம்பை என்னெயினால் நிறைத்துக்கொண்டுவா, பேதல்கே மியனாகிய ஈஷாயிடத்திலுள்ளே அனுப்புவன், அவன் புத்திரரிலொருவனை இராசாவாய் எனக்காகத்தெரிந்து கொண்டேனென்றார்.—அதற்குச் சாமுவேல் நான் எப்படிப்போவேன்; ஷவுலிதைக்கேள்விப்பட்டால், என்னைக் கொல்லுவானென்றான். யெகோவா நீ ஒரு காளையைக் கொண்டிப்பாய், யெகோவாவுக்குப் பலியிடவந்தேனென்று சொல்லி,—பலிக்கு ஈஷாயைவரவழைப்பாய், பின்பு நீ செய்யவேண்டவதின்னதென்று உனக்குத்தெரிவிப்பேன்: நான் உனக்குக்காண்பிப்பவனை நீ எனக்காக அபிஷேகம் பண்ணென்றார்.—யெகோவாதனக்குச்சொல்லியபடி சாமுவேல்செய்துகொண்டிப்பேதல்கேம் ஊருக்குப்போனான். அவன் போகவும் நகரத்தின் முதியோர் நடுநடுங்கி, நீர் சமாதானத்துடன் வருகிறீராவென்றுகேட்க;—அவன் சமாதானத்துடன் யெகோவாவுக்குப் பலியிடவந்தேன்: நீங்கள் உங்களைச்சத்திசெய்துகொண்டு, விருந்துக்கு என்னுடன் வாருங்கொள்ளுங்கள். அவன் ஈஷாயையும் அவன் புத்திரரையுஞ் சந்தப்படுத்தி, அவர்களை விருந்துக்கழைத்தான்.—அவர்கள் வந்து சேர்ந்தபின்பு அவன் இலியாப்பெநோக்கி, யெகோவாவின் அபிஷேகம் பெறுபவன் அவர் சந்நிதியில் நிற்கிறனெயென்றான்.—யெகோவா சாமுவேலைநோக்கி, நீ அவனுடைய முகத்தையும் அவனுடையசரீரத்தினுயரத்தையும் பார்க்கவேண்டாம்; நான் அவனைப்புறக்கணித்தேன்: மனிதர் பார்ப்பதுபோலப்பாரேன்: மனிதன் கண்ணுக்குத் தோன்றுகிறதைப்பார்க்கிறான், யெகோவாவோ உள்ளத்தைப்பார்க்கிறார் என்றார்.—அப்பொழுது ஈஷாய் அபிஷேகம் பெற்றதது, சாமுவேலுக்கு முன்செல்லப்பண்ண, அவன், இவனையும் யெகோவா

(உச) உ.சாமு.யெ.யசு. யாத்.உக.உ. நீதி.உக.உடு. ஏசா.டுக.யெ.யசு. (உசு) அதி.உக.யெ. (உஎ) க.இரா.யக.கய. (உஅ) அதி.உஅ.யெ.யசு. க.இரா.யக.கச. (உக) எண்.உக.யசு. எசேக்.உச.யசு. உ.தீமோ.உ.யசு. தீ.க.உ. யோவா. டு.சச. யோவா.யெ.சசு. (கக) யாத்.யெ.யசு. எண்.யசு.சடு. நியா.க.எ. (கசு) அதி.யசு.ச. (கடு) அதி.யசு.உச.வச. யசு. அதி.யசு.க. வச.யசு.—(யசு. அதி. க.) அதி.யடு.கடு. அதி.யடு.உக. அதி.க.யசு. உ.இரா.க.க. அதி.க.யசு. உ.இரா.க.க. சங்.எயு.எயு. அப்.யசு.உஉ. (உ) அதி.க.யெ. அதி.உயெ.உக. (க) யாத்.ச.யடு. அதி.க.யசு. (ச) அதி. உக.க. க.இரா.உ.யசு. உ.இரா.க.உஉ. யாத்.யசு.யசு. (சு) அதி.யெ.யசு. க.நாளா.உஎ.யசு. க.இரா.யெ.உசு. (எ) சங்.சஎ.யசு. ஏசா.டு.அ. உ.கொரி.யெ. க.இரா.அ.கசு. க.நாளா.உஅ.சங்.எ.க. எரே.யசு.உய. அப். க.உசு. (அ) அதி.யெ.யசு.

க தெரிந்துகொள்ளவில்லையென்றான்.—இப்படி ஈஷாயும்மாவையுஞ் செல்லப்பண்ண, அவன், இவனையும் யெ கோ வா தெரிந்துகொள்ளவில்லையென்றான்.—இப்படி ஈஷாய் தன் ஏழுபுத்திரரையும் சாமுவேலுக்கு முன் செல்லப்பண்ண, சாமுவேல் ஈஷாயை நோக்கி; இவர்களை யெ கோ வா தெரிந்துகொள்ளவில்லையென்றான்.—பின்பு சாமுவேல் ஈஷாயை நோக்கி, பிள்ளைகள் உமக்கு இத்தனை தானாவென்று கேட்க; அவன் இன்னும் இவ்வையெருவனிருக்கிறான், அவன் ஆடுமேய்க்கையென்றான். அப்பொழுது சாமுவேல் ஈஷாயை நோக்கி, அவன் வருமட்டும் நாங்கள் பந்தியிருக்கமாட்டோம்: ஒரு ஆணைப்பி அவனை அழைப்பாயாகவென்றான்.—அவன் ஆணைப்பி, அவனையழைப்பித்தான். அவன் செந்நிறமும், அழகிய கண்ணும், செளந்தரியமுமுள்ளவனாயிருந்தான். யெ கோ வா, இவனே அவன்: நீ ஏழுந்து இவனுக்கு அபிஷேகம் பண்ணென் னீருர்.—அப்பொழுது சாமுவேல் எண்ணெய்க் கொம்பையெடுத்து, அவனை அவன் சகோதரருக்குள்ளே அபிஷேகம் பண்ணினான்; அந்நான்முதல் யெ கோ வாவுடைய ஆவி தாலீதின்மேல் வந்தது. சாமுவேல் ஏழுந்த ராமாவுக்குப்போயினான்.—யெ கோ வாவுடைய ஆவி ஷவுலை விட்டு நீங்க, யெ கோ வா அனுப்பிய துஷ்ட விடு ஆவி அவனைக் கிவெசப்படுத்திற்று.—அதினால் ஷவுலின் தாசர் அவனை நோக்கி, கேளும், தேவனுடைய உத்தரவின்படி ஒரு துஷ்ட ஆவி உமையெக்கிலேசப்படுத்துகின்றது.—கின்னரம் வாசித்தலிலே நிபுணனாகிய ஒருவனைத்தேடும்படி, எங்கள் நாயனாரே, உமக்கு முன் கிற்குந் தாசருக்குக் கட்டினையிடவீராக: தேவன் அனுப்பிய துஷ்ட ஆவி உம்மிடத்தில் வரும்பொழுது, அவன் தன் கையினால் வாசித்தால் நீர் சகாயம் பெறுவீரென்று சொல்ல;—ஷவுல் தன் தாசரை நோக்கி, நன்றியவாசிக்கத்தக்க ஒருவனைத்தேடி, என்னிடத்தில் கொண்டு வரவருக்கொன்றான்.—அப்பொழுது அவன் தாசரிலொருவன், கேளும் பேதலகேமியனாகிய ஈஷாயின் புத்திரனெருவனைக்கண்டிருக்கிறேன், அவன் அதுவாசித்தலிலே சாமர்த்தியமுள்ளவன், அவன் பராக்கிரமஞ்சான், யுத்த வீரன், காரியங்களிலே புத்திமான், செளந்தரியமுள்ளவன், யெ கோ வா அவனோடேயிருக்கிறாரென்றான்.—பின்பு ஷவுல் ஈஷாயிடத்தில் துதரையனுப்பி, ஆடுமேய்க்கிற உன் புத்திரனாகிய தாலீதை என்னிடத்தில் அனுப்பென்று உம சொல்லுவிக்க;—ஈஷாய் அப்பத்தையும், ஒரு துருத்தித்திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டிக்குட்டியையும், கழுதையின் மேலேற்றி, தன் புத்திரனாகிய தாலீதின் வசத்திலொப்பித்து ஷவுலுக்கு அனுப்பினான்.—தாலீது ஷவுலினிடத்தில் வந்து, உம அவன் முன்னின்றான்: அவன் இவனில் மிகவும் அன்புவைத்தான்; அவனுக்கு இவன் ஆயுத தாரியானான்.—ஷவுல் ஈஷாயினிடத்துக்கு, தாலீ உமதுக்கு என் கட்டாட்சம்கிடைத்தது; அவனென் முன்னிற்கட்டென்று சொல்லி யனுப்புவித்தான்.—தேவனுடைய உத்தரவின்படி துஷ்ட உம ஆவி ஷவுலிடத்தில் வரும்பொழுது, தாலீது கின்னரத்தையெடுத்துத் தன் கையினால் வாசிப்பான்: அதனால்துஷ்ட ஆவி தன்னையிடமிருங்க, ஷவுல் ஆறுதலடைந்து சொஸ்தமாவான்.

யெ. அதிகாரம்.

க. பெலிஸ்தியருடன் யுத்தஞ்செய்ய இஸ்ரவேலர் ஆயத்தப்படுதல்: ச. கொல்யாந்தென்னும் வீரன் இஸ்ரவேலரை அலட்சியம் பண்ணல்: யெ, சேனைகள் மத்தியில் தாலீது தன் சகோதரிடத்தில் செல்லல்: உய. இராசா அல்வீரனைக்கொன்றவனுக்கு என்ன தருவானெனக் கேட்டல்: உய. அவன் சகோதரர் அவன்மேற் கோபம் கொள்ளல்: ஈய. இராசாவிடத்தில் அழைக்கப்படுகையில் யுத்தஞ்செய்யச் சம்மதித்தல்: கூஉ. இராசாவிடத்தில் பேசுதல்: கூய. வீரனுடைய யுத்தஞ்செய்து செய்தல்: குஉ. பெலிஸ்தியரைக் கொல்செய்தல்.

பெலிஸ்தியர் யுத்தம் பண்ணும்படி தங்கள் சேனைகளைச் சேர்த்துக்கொண்டு, யூதாவைச் சேர்ந்த ஷோகோவில் ஒருமித்துக்கூடி, ஷோகோவுக்கும் அசேகாவுக்கும் இடையிலுள்ள ஈபெஸ்தம்மீயிலே பாளயமிறங்கினார்கள்.—ஷவுலும் இஸ்ரவேலரும் ஒருமித்துக்கூடி, எலாவென்னுந்தாழ் தபூமியிலே பாளயமிறங்கி, பெலிஸ்தியருக்கு வீரோதமாக அணிவகுத்தார்கள்.—பெலிஸ்தியர் அப்புறத்திலொருமலையின்மேலும், இஸ்ரவேலர் இப்புறத்திலொருமலையின்மேலும் நின்றார்கள்: அவர்களுக்கிடையிலே தாழ்ந்த பூமியிருந்தது.—காத்ஊராகுகிய ஆறரைமுழு உயரமுள்ள கொல்யாந்தென்னும் வீரனெருவன், பெலிஸ்தியருடைய பாளயத்தினின்றும் அங்கே புறப்பட்டு வருவான்.—அவன் தலையிலே பித்தளைப்பாகையைத்தரித்தும், ஐயாயிரம் ஷேக்கல் நிறைகொண்ட பித்தளைப்போர்க்கவசத்தையிட்டும்,—காலிலே பித்தளைச்சீராவையும், தேள்களுக்கிடையிலே பித்தளைப்பரிசையையுந் தரித்துமிருப்பான்.—அவனுடைய ஈட்டிப்பிடி, நெய்கிறவர்களின் படைமரம்போலிருக்கும்; அவனுடைய ஈட்டியின் அலகு அறுதூறுஷேக்கல் இரும்புகொண்ட

(க) அதி.யெ.யெ. உ.சாமு.யெ.க. க.நாளா.உ.யெ. (யெ) அதி.யெ.யெ. உ.சாமு.எ.யு. சங்.எ.யு.எய். (யெ) அதி.யெ.சஉ. உன்.கு.யெ. அதி.க.யெ. (யெ) அதி.யெ.ச. சங்.அ.க.உய். என்.உ.எ.யெ. நியா.யெ.உ.க. அதி.யெ.ச.யெ. (யெ) நியா.யெ.உ.யெ. அதி.யெ.க. சங்.கு.யெ. நியா.க.உ.க. அதி.யெ.யெ. அதி.யெ.க.க. (யெ) ஆதி.ச.க.ச.க. வச.உ.க.உ.உ. க.இரா.யெ.யெ. வச.உ.க. உ.இரா.க.யெ. (யெ) அதி.யெ.க.உ.க.ச.க.ச.க. அதி.க.யெ. அதி.யெ.யெ.யெ. (யெ) வச.யெ. அதி.யெ.யெ.யெ. (யெ) அதி.யெ.உ.எ. ஆதி.ச.க.யெ. நீதி.யெ.யெ. (உ) ஆதி.ச.க.ச.க. க.இரா.யெ.யெ. நீதி.உ.உ. உ.க. (உ) வச.யெ.யெ. (யெ. அதி. க.) அதி.யெ.க. யோக.யெ.க.க. உ.நாளா.உ.யெ. க.நாளா.யெ.யெ. (ச) உ.சாமு.உ.க.யெ. யோக.யெ.உ.உ. (எ) உ.சாமு.உ.க.யெ.

டது: பரிசைபிடிக்கிறவன் அவனுக்குமுன்னே
 ௮ நடப்பான்.—அவன் நின்றுகொண்டு சத்தமிட்
 டி இலரவேல்சேனைகளைகோக்கி, நீங்கள் யுத்தத்
 துக்கு அணிவகுத்து வந்ததென்ன; நான் பெ
 விஸ்தியனல்லவா, நீங்கள் அல்லவா ஷவுலின்
 சேவகர்; என்கிடத்தில் இறங்கிவர நீங்கள் உங்
 களுக்குள் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள்.—
 ௯ அவனென்னுடன் போராடி என்னைக் கொல்ல
 வல்லவனாகில், நான்கள் உங்களுக்குப் பணி
 விடைக்காரராவோம்; நான் அவனை மேற்கொ
 ண்டி கொலைசெய்தால், நீங்கள் எங்களுக்குப்
 பணிவிடைக்காரராதி எங்களிடத்தில் சேவிக்க
 ௧ வேண்டுமென்பான்.—பின்னும் அந்தப்பெலிஸ்
 தியன், இன்றைத்தினம் இலரவேல்சேனைகளை
 நிற்கிக்கிறேன்; நான்கள் யுத்தம்பண்ணும்படி
 ஒருவனை விடுகவென்றுசொல்லிவருவான்.—
 ௨ ஷவுலும் இலரவேலர் சமஸ்தரும் பெலிஸ்திய
 னுடைய அந்த வாக்குகளைக்கேட்டு, கடுகடுக்கி
 மிகவும் பயப்பட்டார்கள்.

௧௨ தாவீது, யூதாவிலுள்ளபேதலேசுமூரானும்எட்
 டிப்புத்திரரைப்பெற்றவனுமாகிய ஈஷாய் என்
 னும்பெயருள்ள எப்ரத்தியினுடைய புத்திரனா
 யிருந்தான்: அந்த மனிதன் ஷவுலினுடைய கா
 லத்திலே சணங்களுக்குள்ளே கிழவனாக மதிக்
 ௧௩ கப்பட்டான்.—ஈஷாயின் சேஷ்டபுத்திரன்முத
 லாகிய மூவர் யுத்தம்பண்ணும்படி ஷவுலுக்குப்
 பின்சென்றார்கள்: யுத்தத்துக்குப்போயிருந்த மூ
 ன்றுபுத்திரருக்குள் முதலாம் புத்திரனுக்கு இலி
 யாப்பென்றும், இரண்டாம்புத்திரனுக்கு அபீலா
 தாப்பென்றும், மூன்றாம் புத்திரனுக்கு ஷம்மா
 ௧௪ வென்றும்பெயர்.—தாவீது எல்லாருக்கும் இளை
 யவன்: மூத்தவர்கள் மூவரும் ஷவுலுக்குப்பின்
 ௧௫ சென்றார்கள்.—தாவீது ஷவுலவிட்டுத் திரும்பிப்
 பேதலேசுமிலுள்ள தன்பிதாவின்ஆடுகளைமேய்க்
 ௧௬ கப்போனான்.—பெலிஸ்தியன் காற்பதுநாளாக
 காலையிலும் மாலையிலும் வந்துவந்து நிற்பான்.—
 ௧௭ ஈஷாய் தன்புத்திரனாகிய தாவீதைகோக்கி, உன்
 சகோதரருக்கு இந்த ஒருபொறுத்த தானிய த்
 தையும், இந்தப்பத்து அப்பங்கனையும் எடுத்து,
 ௧௮ பானயத்திலிருக்கிற உன் சகோதரிடத்திற்கொ
 ண்டிபோ;—இந்தப்பாற்கட்டிகளையும் ஆயிரவர்
 சேனாபதிகுக்குக் கொண்டுபோ; உன் சகோதரரு
 ௧௯ டைய சகச்செய்தியைவிசாரித்து, அவர்களிடத்
 ௨௦ தில் அடையாளம் வாங்கிவாவென்றான்.—அப்
 பொழுது ஷவுலும், அவர்களும், இலரவேலர் சம
 ஸ்தரும், வலாவென்னுந் தாழ்ந்தபூமியில்பெலிஸ்
 தியருடன் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

௨௧ தாவீது அதிகாலையிலெழுந்து, ஆடுகளை, மேய்க்
 கிறவர்கள் வசம்விட்டு, ஈஷாய் தனக்குக் கட்டி
 னையிட்டபிரகாரம்எடுத்துக்கொண்டு இரதங்களை

ருக்கிற இடத்திலே போய்ச்சேர்ந்தான்; அப்பொ
 முதுசேனைகள் யுத்தத்துக்குப்புறப்பட்டுப் போ
 ர்க்கறை கூவிலர்கள்.—இலரவேலரும் பெலிஸ் உக
 தியரும்சேனைகளை யொன்றுக்கொன்று விரோத
 மாக அணிவகுத்துக்கொண்டிருந்தார்கள்.—தாவீ உஉ
 தன்சகோதரருக்குத் தான்கொண்டுவந்தவைக
 ளை இரதங்காப்பவன்வசத்திலவைத்துவிட்டு, சே
 னைகளுக்குள்ளோடிப்போய், தன்சகோதரிடத்
 தில் சகச்செய்தி விசாரித்தான்.—அவன் அவர் உக
 களோடே சம்பாஷித்துக்கொண்டிருக்கையில்,
 ௨௩ காற் ஊராளுகிய கொல்யாத்தென்ற பெயர்
 பெற்ற பெலிஸ்தியவீரன் பெலிஸ்தியருடைய
 பானயங்களினின்றும் புறப்பட்டுவந்து முந்தி
 னபிரகாரம் பேச, தாவீது கேட்டான்.—இலர உச
 வேலர்சமஸ்தரும் அந்தமனிதனைக் கண்டபொ
 முதுமிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்குவில
 கி ஒடினார்கள்.—இலரவேலர், வந்துநிற்கிற இந்
 ௨௪ தமனிதனைக்கண்டீர்க்கனா; இலரவேலரை நிற்கிக்
 கவேவந்து நிற்கிறான்: இவனைக்கொன்றுபோடு
 கிறவனெவனோ, அவனை இராசா பொருள்கொ
 ண்டி மிகவும் ஐசுவரியவானாகி, தன் புத்திரி
 யையும் அவனுக்குவிவாகஞ்செய்வித்து, அவன்
 ௨௫ பிதாவின் குடும்பத்தாரையும் இலரவேலருக்
 குள்ளே சுயாதீனாரும்படி செய்வார் என்றார்
 கள்.—அப்பொழுது தாவீது தன் சமீபத்தில் நின் உக
 தமனிதரைகோக்கி, நிற்கிய தேவனுடைய சே
 னைகளை நிற்கித்துவருகிறவனும், விருத்தசேன
 மில்லாதவனுமாகிய இந்தப்பெலிஸ்தியன் எம்
 ௨௬ மாத்திரம்; இவனைக்கொன்று இந்த நிக்கையை
 இலரவேலரினின்றும் நீக்குகிறவனுக்கு என்ன
 செய்யப்படுமென்றுகேட்க;—அந்தச் சணங்கன் உள
 ௨௭ இவனைக் கொல்பவனுக்கு இன்னதுசெய்யப்ப
 டுமென்று, சொல்லுகிற பிரகாரம், உத்தரஞ்சொன்
 ௨௮ னார்கள்.—அந்தமனிதரோடே அவன் பேசுவதைஉ
 அவன் மூத்தசகோதரனாகிய இலியாப் கேட்ட
 ௨௯ பொழுது, தாவீதின்மேலே கோபங்கொண்டு, நீ
 இங்கேவந்ததென்ன; வறாந்தரத்திலுள்ள அந்தச்
 ௩௦ கொஞ்ச ஆடுகளை ஆர்வசத்திலிட்டாய்; யுத்தத்
 தைப்பார்க்கும்படிவந்தாய்; உன் இறமாப்பை
 ௩௧ யும், உன்மணக்குறும்பையும்நான் அறிவேனென்
 ௩௨ றான்.—அதற்குத் தாவீது நான் என்னசெய்தேன்; உக
 ௩௩ காரணமில்லையாவென்றான்.—பின்பு அவன் இ
 ௩௪ கூவனைவிட்டு வேறொருவனுக்கெதிராகத்திரும்பி,
 ௩௫ முந்தினபிரகாரம்கேட்க; சணங்கன்முன்போல
 ௩௬ வே உத்தரஞ்சொன்னார்கள்.—தாவீது சொல்லி
 ௩௭ யவாக்குகளைக்கேட்டபொழுது அவைகளை ஷ
 ௩௮ வுலுக்கறிவிக்க, அவன் இவனை அழைப்பித்தான்.

தாவீது ஷவுலேகோக்கி, ஒருவருயிவன் நியித் ௩௨
 தம் மணங்கலங்கவேண்டாம்; உமதடியானாகிய
 ௩௯ நான் போய் இந்தப்பெலிஸ்தியனுடன் யுத்தஞ்

(௮)அதி.௮.வெ.(௯)அதி.௧௧.௧.(௧௦)வச.௨௬. உ.சாமு.௨௧.௨௧. (௧௧) வச.௧௮. ருத்.௪.௨௨. அதி.௧௧.௧.௧௮. ஆதி.
 ௧௧.௧௧. அதி.௧௧.௧.௧௧. (௧௨) அதி.௧௧.௧.௧. (௧௩) அதி.௧௧.௧.௧. (௧௪) அதி.௧௧.௧.௧. (௧௫) அதி.௧௧.௧.௧. (௧௬) அதி.௧௧.௧.௧. (௧௭)
 நியா.௧௮.௧௮. (௨௧) வச.௮. (௨௨) வே.௧.௧.௧.௧. (௨௩) அதி.௧௧.௧.௧. (௨௪) அதி.௧௧.௧.௧. (௨௫) அதி.௧௧.௧.௧. (௨௬)
 வச.௨௧. (௨௭) அதி.௧௧.௧.௧. (௨௮) வச.௧௧. (௨௯) வச.௧௧. (௩௦) அதி.௧௧.௧.௧. (௩௧) அதி.௧௧.௧.௧. (௩௨) அதி.௧௧.௧.௧.

௩௩ செய்வெனென்று சொல்லு—ஷவுல் தாவீதை நோக்கி, நீ இளைஞன்: இந்தப்பெலிஸ்தியனே தன் சிறுபிராயம் முத்தக்கொண்டு யுத்தவீரன், நீ இவனை எதிர்த்து யுத்தஞ்செய்யப் போவதற்கு ௩௪ வல்லவனல்லவென்றான்.—அதற்குத் தாவீது ஷவுலை நோக்கி, உமதடியான் என்பிதாவின் ஆடுகளைமேய்த்தவருமொருசமயத்தில் ஒருசிக்கமும், மறுசமயத்தில் ஒருகரடியும்வந்து, மந்தையினின் ௩௫ றும் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடிக்க,—நான் அதைத்தொடர்ந்து பிடித்து, அதை அதின் வாயினின்றும் விடுவித்தேன்: அது என்மேற்பாய்ந்தபொழுது, நான் தாடியிலே பிடித்து அதை அடித்துக்கொலைசெய்தேன்.—அடியேன் சிக்கம், கரடி, இரண்டையும் கொன்றேன்: விருத்தசேதனமில்லாத இந்தப்பெலிஸ்தியனும், நித்திய தேவனுடைய சேனைகளைநிந்தித்தபடியால், அவைகளிலொன்றைப்போலாவானென்றான்.—பின்னும் தாவீது சிக்கத்தின்கைக்கும், கரடியின்கைக்கும், என்னைவிடுவித்த யெகோவா இந்தப்பெலிஸ்தியனுடையன்க்கும், என்னைவிடுவிப்பாரேயென்றான். அப்பொழுது ஷவுல் தாவீதை நோக்கி, போ, யெகோவா உன்னோடிருப்பாராகவென்றான்.

௩௬ பின்பு ஷவுல் தாவீதுக்குத் தன் யுத்தாயுதங்களைத்தரிப்பித்து, தலையிலே பித்தளைத் தலைமூடியையிட்டி, போர்க்கவசத்தையும் போட்டு அவனை யுத்தத்திற்கு ஆயத்தமாக்கினான்.—தாவீது தன் கட்டகத்தை வல்திரங்களின்மேலே கட்டிக்கொண்டு, அதிலே பரிட்சையில்லாதபடியிலே நடந்துபார்த்தான். அதன் பின்பு தாவீது ஷவுலை நோக்கி, இவைகளுடன்போக என்னுடைய மூடியாது; நான் இவைகளிலே பயிற்சிபெற்றிருக்கவில்லையென்றான். பின்பு தாவீது அவைகளைக்களைந்து,—தன் தடியைக்கையிலேபிடித்துக்கொண்டு, சிற்றற்றிலுள்ள ஐந்துகூழாங்கல்லுகளைத்தொறிந்தெடுத்து, மேய்ப்பருக்குரிய தன்னுடைய சிறுபையிலிட்டி; தன் கவணையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, அந்தப்பெலிஸ்தியனி

௪௧ டத்தில் சமீபித்தான்.—பெலிஸ்தியனும் நடந்துவந்து தாவீதைச்சமீபித்தான்; பரிசைகொண்டு போகிறவன் அவனுக்குமுன்னேநடந்தான்.— ௪௨ பெலிஸ்தியன் விழிபரப்பித் தாவீதைக்கண்டபொழுது அவன் இளைஞனும், செந்நிறமும், செனந்தரிய முகமுள்ளவனுமாயிருந்தபடியால் ௪௩ அவனையவமித்தான்.—பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, நீ தடிகளோடு என்னிடத்தில்வர நான் நாயாவென்றான்: அன்றியும் அந்தப்பெலிஸ்தியன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச்சபித்த சச தான்.—பின்னும் பெலிஸ்தியன் தாவீதைநோக்

கி, நீ என்னிடத்தில்வா, நான் உன்மாயிசத்தை ஆகாயத்துப்பறவைகளுக்கும், காட்டுமிருகங்களுக்கும் கொடுத்துவிடுவேனென்றான்.—அதற் சஞ்சுத் தாவீது பெலிஸ்தியனை நோக்கி, நீ கட்டகத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில்வருகிறாய்: நானே நீ நிந்தித்த இலரவேல் சேனைகளின் தேவனும், சேனாபதியுமாகிய யெகோவாவின் நாமத்தைக்கொண்டு உன்னிடத்தில் வருகிறேன்.—இன்றைத்தினம் சகயெகோவா என்னைக்கு உன்னை அகப்படுத்துவார்; நான் உன்னை அடித்து, சிரசேதம்பண்ணி; பெலிஸ்தியருடைய சேனைகளின் பிணங்களை இன்றைத்தினம் ஆகாயத்துப்பறவைகளுக்கும், பூமியிலுள்ள காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அருளால் இலரவேலருக்கும் தேவன் உண்டென்பதைப் பூமண்டலத்திலுள்ள யாவரும் அறிந்துகொள்ளுவார்கள்.—யெகோவா சக கட்டகத்தினாலும், ஈட்டியினாலும், இரட்சிக்கிறதில்லையென்பதை இந்தச்சனத்திரள் அனைத்தும் அறிந்துகொள்ளும்: யுத்தம் யெகோவாவுடையதே, அவர் உங்களை எங்கள் கைகளுக்கு ஒப்பிப்பாரென்றான்.—அந்தப்பெலிஸ்தியன் எழுந் சசுது, தாவீதை எதிர்த்துப்பறப்படுகையில், தாவீது விரைந்து பெலிஸ்தியனை யெதிர்த்துக்கொண்டிருக்கு ரோஜூடி,—தன்னைக்குள்ளே கையை சகயிட்டி, ஒருகல்லையெடுத்து, கவணில்வைத்துச் சமுற்றி, பெலிஸ்தியனுடைய நெற்றியிலே படறிய, கல் அவன் நெற்றியிலிருவிச்சென்றதினால் அவன் தரையிலே முகங்குப்புறவிழுந்தான்;—இவ்வண்ணமே தாவீது கவணினாலும் ஒருகல்லிடுவனாலும் பெலிஸ்தியனை மேற்கொண்டு, அந்தப்பெலிஸ்தியனை அடித்துக்கொன்றான்; தாவீதின் கையிலே கட்டகமில்லை.—அதனால் தாவீது பெலிஸ்தியன் சமீபத்தில் ஓடி, அவன்மேல்நின்றுகொண்டு, அவன் கட்டகத்தைப் பிடித்து, உறைகையில் இருவி அவனைக்கொன்றார், அவன் கையைச்சேதித்தான். தங்கவீரன் மரணமடைந்தானென்று பெலிஸ்தியர்கண்டு, ஓடிப்போனார்கள்.

அப்பொழுது இலரவேல்மனிதரும் பூதாமனி இடதரும் எழுந்து ஆரவாரம்பண்ணி, தாழ்ந்த பூமியினெல்லையிலுள்ள எக்ரோன் வாசலமட்டும் பெலிஸ்தியரைத்தொடர்ந்தார்கள். காத்தமட்டும், எக்ரோன்மட்டும், ஷாராய்முக்குப்போகிற வழியிலே பெலிஸ்தியர் காயப்பட்டு விழுந்தார்கள்.—இலரவேலர் பெலிஸ்தியரைத்தொடர்வதைவிட்டு ஓடித்திரும்பிவந்து, இவர்கள்பாளையங்களைக்கொண்டையிட்டார்கள்.—தாவீது தன்னையுதங்களைக் கூடுசுடாரத்தில் வைத்துவிட்டு, பெலிஸ்தியனுடைய தலையை யெருஷலேமுக்குக்கொண்டுவந்தான்.

(௩௩) எண்.ய௩௩௧. உபா.௧.௨. (௩௪) சங்.ய௩.ய௩.ய௩. உ.கொரி.க.ய. ௨.தீமோ.ச.ய௩.ய௩.அதி.௨.ய.௩.௧.நா.௩. ௨.௨.ய.௩.ய. (௪௨) சங்.௩.௨.௩.௩.௩. க.கொரி.க.௨.௩.௨.௩. அதி.ய.௩.ய.௨. (௪௩) அதி.௨.௩.ய.௩. உ.சாமு.௩.௩. ௨.இரா. ௩.ய.௩. (௪௪) க.இரா.௨.ய.ய.ய. (௪௫) ௨.சாமு.௨.௨.௩.௩.௩. சங்.௩.௨.௩.௩. ௨.கொரி.ய.௩. எய்.ய.௩. ௩.௩.௩. ௩.௩.ய. (௪௬) உபா.௨.௩.௨.௩. யோச.௩.௨.௩. க.இரா.௩.௩. ௨.இரா.ய.௩.௩. ௩.௩.௩.௩. (௪௭) சங்.௩.௩. ௩.௩. ௩.௩.௩. ௨.நா.௩.௩.ய.ய. (௩௩) அதி.௨.௩.௩. ௩.யா.௩.௩. ௨.சாமு.௨.௩.௩. (௩௪) எய்.ய.௩.௩. (௩௨) யோச.ய.௩.௩.

உய் ஷவுலின் புத்திரியாகிய மீகாள் தாலீதைநே சித்தான்: அது ஷவுலுக்குத் தெரிவிக்கப்பட்ட பொழுது, அவனுக்கு நலமாகத்தோன்றிற்று.—
 உக அதனால் ஷவுல் அவன் அவனுக்கு ஒரு கண்ணியாரும்படிக்கும், பெலிஸ்தியரின் கை அவனுக்கு விரோதமாகும்படிக்கும், அவனை அவனுக்கு விவாகஞ்செய்துகொடுப்பேனென்று சிந்தித்து, தாலீதைநோக்கி, இந்நாளில் என்னிரண்டு புத்திரிகளிலொருத்தியைக்கொண்டுஎனக்குமரு உமகளுவாயென்றான்.—பின்பு ஷவுல் தன் பணிவிடைக்காரரைநோக்கி, நீங்கள் தாலீதினிடத்தில், கேள், இராசா உன்மேல் பிரியமாயிருக்கிறார், அவருடைய சமஸ்தாசாரும் உன்னை நேசிக்கிறார்கள்; ஆதலால் நீ இராசாவுக்கு மருமகனானால் நலம் என்று இரகசியமாய்ப் பேசிப்பாருங்கென்று
 உக கட்டினாயிட்டான்.—அந்தவாக்குகளை ஷவுலின் பணிவிடைக்காரர் தாலீதின் செவிக் கேறும்படி சொல்ல, தாலீது நான் தரித்திரனும் அவமதிக்கப்படுகிறவனுமாயிருக்க, இராசாவுக்கு மருமகனாக உங்களுக்கு ஒரு அற்பகாரியமாகத்தோன்றி வருகின்றதாவென்றான்.—தாலீது இன்ன பிரகாரஞ் சொன்னென்று ஷவுலின் பணிவிடைக்காரர்
 உடு அவனுக்கு அறிவித்தார்கள்.—பின்பு ஷவுல், நீங்கள் தாலீதினிடத்தில், இராசாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்கும்படி பெலிஸ்தியருடைய தூறு அக்கிரசருமங்கடையொழிய, இராசாவேறு பரிசம்வேண்டுகிறதில்லையென்று சொல்லுங்கென்றான். ஷவுல் தாலீதைப் பெலிஸ்தியரின் கையினால் விழப்பண்ண நினைத்தான்.—அவன் பணிவிடைக்காரர் தாலீதுக்கு இதைச்சொன்ன பொழுது, இராசாவுக்கு மருமகனாகத்தோன்றி வருகின்றதாவென்றான்: நான்கள் பூரணப்பட
 உஎ வில்லை.—அதனால் தாலீது தன் ஆள்களுடன் எழுந்துபோய், பெலிஸ்தியரில் இருந்துபேரைக்கொலைசெய்தான்; பின்பு தாலீது அவர்கள் அக்கிரசருமங்களைக்கொண்டெவந்தான், அவன் இராசாவுக்கு மருமகனாகும்படி, அவர்கள் பூரணத்தொகைக்கேற்க, இராசாவிடத்தில் அவைகளை ஒப்புவித்தார்கள். ஷவுல் தன் புத்திரியாகிய மீகாளை அவனுக்கு விவாகஞ் செய்துகொடுத்தான்.
 உஅ யெகோவா தாலீதோடிருக்கிறாரென்றும், தன்புத்திரியாகிய மீகாள் அவனை நேசித்தானென்றும் ஷவுல் கண்ணொர்ந்தான்.—ஷவுல் அதிகமதிசுமாய்த் தாலீதுக்குப்பயத்திருந்தான்; ஷவுல் தாலீதுக்கு சித்திய சத்துருவானான்.—அக்காலத்தில் பெலிஸ்தியரின் அதிபதிகள் புறப்பட்டுவந்தார்கள்: அவர்கள் புறப்பட்டுவர, ஷவுலின் சகல பணிவிடைக்காரரிலும் தாலீது மிகவும் புத்திமாளாய்நடந்தான்; அதனால் அவன்பெயர் மிகவும் மேன்மை சிறந்தது.

யுக. அதிகாரம்.
 க. யோனாதான் தாலீதுக்குச்சொல்லியவாக்கைத் தெரிவித்தல்: ச. தாலீதைக்குறித்துப் பிதாவிடத்தில்வேண்டல்: அ. ஷவுல் தாலீதின்மேல் பகைவைத்து, அவன்விட்டுக்குச் சமீபித்தல்: அவனைக்கொல்ல ஆணைப்பல்: யெ. தாலீதுதப்பியோடல்: யஅ. அவன் சாமுவேலிடத்தில் ராமாவுக்குச்செல்லல்.
 ஷவுல் தன் புத்திரானாகிய யோனாதான் இடத்திலும், தன் சகல தாசரிடத்திலும், தாலீதைக்கொல்லும்படி சொன்னான்.—ஷவுலின் புத்திரானாகிய யோனாதான் தாலீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்: அதினால்தான் தாலீதைநோக்கி, என்பிதாவாகிய ஷவுல் உம்மைக்கொல்ல வகை தேடுகிறார்: ஆதலால் நீர்காலமட்டும் சாவதானமாகமறைவான ஒரு இடத்தில் ஒளித்துக்கொண்டிருக்கும்.—நானே புறப்பட்டு, நீ இருக்கும் வயல்வெளியில் என்பிதாவிடத்தில் நின்று, உம்மைக்குறித்து என் பிதாவினிடத்தில் சம்பாஷணைபண்ணி, அறிந்ததை உமக்குத் தெரிவிப்பேனென்றான்.
 யோனாதான் தன்பிதாவாகிய ஷவுலிடத்தில் தாலீதுக்கு நலமாய்ப்பேசி, அவனைநோக்கி, தமதடியானாகிய தாலீது தமக்குவிரோதமாகப்பாவஞ்செய்யவில்லை, அவன்செய்த செய்கைகளைல்லாம் தமக்கு நன்மையாய்முடிந்தன; ஆதலால் இராசாவாகியநீர் அவனுக்குவிரோதமாகப்பாவஞ்செய்யலாகாது.—அவன் தன் பிராணனைக்கையில்வைத்து, அந்தப்பெலிஸ்தியனைக்கொலை செய்ததினாலே, யெகோவா இவரவெல்லாயவருக்கும் மகா இரட்சிப்பை யுண்டுபண்ணினாரே: நீரும் அதைக்கண்டு களிகூர்ந்திருந்தீரே: இப்படியிருக்க, சியாயமின்றித் தாலீதைக்கொன்று, குற்றமில்லாத இரத்தத்துக்கு விரோதமாகப்பாவஞ்செய்கிறதென்னவென்றான்.—ஷவுல்யோனாதானுடைய சொல்லைக்கேட்டு, யெகோவா நித்தியரானால் அவன்கொல்லப்படுவதில்லையென்று ஆணையிட்டான்.—பின்பு யோனாதான் தாலீதை அழைத்து, இவைகளைல்லாவற்றையும் அவனுக்குத்தெரிவித்தான். அன்றியும் யோனாதான் தாலீதைஷவுலினிடத்தில் கொண்டுபோய்விட்டான், அவன் முன்போல அவனுடைய சமுதகத்திலிருந்தான்.
 திரும்பவும் யுத்தமுண்டாயிற்று: அப்பொழுது தாலீது புறப்பட்டுப்போய், பெலிஸ்தியருடன் யுத்தஞ்செய்து, மகா சங்கரமாக அவர்களை வெட்ட, அவர்கள் அவன் முகத்துக்குத்தப்பியோடினார்கள்.—ஷவுல் தன் கையில் ஈட்டியைவைத்துக்கொண்டு வீட்டிலேயிருக்கிறபொழுது, யெகோவாவின் உத்தரவின்படி துவக்

(உய்) வச.உஅ. (உக) யாத்.யெ. வச.யெ. வச.உக. (உடு) ஆதி.கச.யெ. யாத்.உஉ.யெ. அதி.யச.உச. வச.யெ. (உக) வச.உக. (உஎ) வச.யெ. உ.சாமு.கயி.ச. (கய) உ.சாமு.யக.க. வச.டு. அதி.உக.உக. உ.இரா.க.யெ. சங். நாயக.யெ. —(யுக. அதி. உ.) அதி.யஅ.க. (ச) நீதி.கச.அ.க. ஆதி.சஉ.உஉ. சங்.கடி.யெ. நீதி.யெ.யெ. எரே.யஅ. உய். (டு) சியா.க.யெ. அதி.உஅ.உக. சங்.நாயக.க. அதி.யெ.சக.யெ. க.சாமு.யக.யெ. அதி.உய்.கஉ. மத்.உஎ.ச. (எ) அதி.யெ.உக. அதி.யஅ.உய்.க. (க) அதி.யக.யெ. அதி.யஅ.யெ.யெ.

ட ஆவி அவன்மேல்வர, தாவீது தன் கையினால் வாத்தியத்தை வாசித்தான்.—அப்பொழுது ஷெலு தன் ஈட்டியினால் தாவீதைச் சவரோடு உருவக் குத்தப்பார்த்தான்; இவன் ஷெலுவின் சமுசத்துக்கு விலக, அவனெறிந்த ஈட்டி சவரிலேபட்டது: தாவீது அன்று இராத்திரி ஓடித் தப்பிவிட்டான்.—தாவீதுக்காகப்பதிவிருந்து, காலையிலே அவனைக்கொல்லும்படி, ஷெலு அவன் வீட்டுக்கு ஆள்களையனுப்பினான்: தாவீதின்மனைவியாகிய மீகாள் அவனைநோக்கி, இன்றிரவு உமது சேவனைத்தப்புவியாதேபோனால், நாளை நீர் கொல்லப்படுவீரென்றான்.

யெ பின்பு மீகாள் தாவீதைப்பலகணிவழியாய் இயக்க நக்கியிட, அவன் தப்பியோடிப்போனான்.—மீகாள் ஒரு விக்கிரகத்தை யெடுத்துக் கட்டிலிலே வளர்த்தி, அதின் தலைமாட்டிலே ஒருவெள்ளாட்டுத்தோலைப்போட்டு, புடவையினாலேமூடிவிட்டான்.—தாவீதைக்கொண்டெவரும்படி ஷெலு ஆள்களை அனுப்பினபொழுது, அவர் வருத்தமாயிருக்கிறாரென்றான்.—நிறும்பவும் ஷெலு, தாவீதைநான் கொல்லும்படி என்னிடத்தில் அவனைக் கட்டிலோடே கொண்டெவாருங்கென்றுசொல்லி, அவனைப்பார்க்கிறதற்கு ஆள்களையனுப்பினான்.—யெ ஆள்கள் பிரவேசித்தபொழுது, வெள்ளாட்டுத்தோல் தலைமாட்டிலேயிருக்க, கட்டிலின்மேல் யெ ஒருவிக்கிரகம் கிடந்தது.—அப்பொழுது ஷெலு மீகாளைநோக்கி, நீ இப்படி என்னைவஞ்சித்து, என் சத்துருவைத் தப்பிப்போரும்படி அனுப்பிவிட்டதென்னவென்றுகேட்க; மீகாள் ஷெலுனைநோக்கி, அவரென்னிடத்தில் என்னை விட்டெயிடு, நான் உன்னைக் கொல்லவேண்டியதென்னவென்றுரொன்றான்.

யெ இப்படித்தாவீது தப்பியோடி ராமாவிலிருந்த சாமுவேலிடத்திலேபோய், தனக்கு ஷெலு செய்த தயானையும் அவனுக்குத்தெரிவித்தான். பின்பு அவனும் சாமுவேலும் நயோதில் போய்த்தங்கி யிருந்தார்கள்.—தாவீதுராமாவிலுள்ளநயோதில் இருக்கிறுனென்பது ஷெலுக்குத் தெரிவிக்கப்பட்ட உயடது.—அப்பொழுது ஷெலு தாவீதைக்கொண்டெவரும்படி ஆள்களையனுப்பினான்: அவர்கள் தீர்க்கதரிசிகளின்சங்கம் தீர்க்கதரிசனஞ்சொல்வதையும், சாமுவேல் அவர்கள்தலைவனாகிற்பதையுங்கண்டபொழுது, ஷெலுடைய ஆள்களின்மேலுந் தேவனுடைய ஆவி வர, அவர்களுந் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.—இது ஷெலுக்குத் தெரிவிக்கப்பட்டபொழுது அவன் வேறார்களையனுப்ப, அவர்களுந் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள். ஷெலுத்திரும்பமூன்றும்முறையும் ஆள்களையனுப்ப, அவர்களுந் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள். 22 கள்.—பின்பு அவனும் ராமாவுக்குப்போய், சகலி

விருக்கிறபெரிய கிணற்றண்டையிலேசேர்ந்து, சாமுவேலுந் தாவீதும் எங்கேயென்றுகேட்க; ஒருவன் ராமாவிலுள்ள நயோதிலிருக்கிறார்களென்றான்.—அவன் ராமாவிலுள்ள நயோதுக்குப்போனான்: அவன்மேலுந் தேவனுடைய ஆவிவர ராமாவிலுள்ள நயோதுக்குப் போரும் வரைக்கும் தீர்க்கதரிசனஞ் சொல்லிக்கொண்டுபோனான்.—அவன் தன் வஸ்திரங்களைக்களைந்து, 23 தானுஞ் சாமுவேலின் சமுசத்தில் தீர்க்கதரிசனஞ்சொல்லி, அன்றுபகல்முழுவதும் இராமுழுவதும் வஸ்திரமில்லாமல்விழுந்தகிடந்தான். அதலை ஷெலுந் தீர்க்கதரிசிகளுக்குள்ளிருக்கிறானென்பார்கள்.

உய. அதிகாரம்.

க. யோனானும் தாவீதும் சம்பாஷித்தல்: யெ. அவர்கள் வயல்வெளிக்குப்போய் ஆணையிட்டு உடன்படிக்கைசெய்தல்: உச. தாவீதுதன்ஸ்தானத்தில் இராத்திரிலே ஷெலு யோனானமேல் கோபித்தல்: கூடு. யோனான்தாவீதுக்குச்செய்திதெரிவித்தல்.

தாவீது ராமாவிலுள்ள நயோதிலிருந்து தப்பியோடி, யோனானுக்கு முற்பட்டு, நான் என்னசெய்தேன்; உமதுபிதா என்பிரானை வாங்கவகைதேடும்படிநான்செய்த அநியாயமென்ன; அவருக்குமுன் நான்செய்த பாவமென்னவென்றுசொல்ல,—இவன் அவனைநோக்கி, அப்படியிராது; நீர் மரிக்கமாட்டீர்: கேளும், என்பிதானைக்கு அறிவியாமல், பெரிய காரியத்தையாகிலும் சிறியகாரியத்தையாகிலுஞ் செய்யமாட்டார்: இந்தக்காரியத்தைஎன்பிதானைக்குமறைப்பாரா; அப்படியில்லையென்றான்.—அதற்குத்தாவீது, உமது கட்டாட்சம் எனக்குக்கிடைத்ததென்று உமதுபிதா நன்றாய் அறிவார்; அதனால் அவர் யோனானுக்கிதை அறிவிக்கவேண்டாம். அவன் துக்கிப்பினையென்கிறார்: எனக்கும் மரணத்துக்கும் நிச்சயமாய் ஒருஅடிநாமாத்திரம் இருக்கின்றதென்றுசொல்லி, நித்தியயெகோவாவையும், சேவிக்கும்உமதாத்தமத்தையுங்கொண்டு ஆணையிடுகிறெனென்றான்.—அப்பொழுது யோனான்தான் தாவீதைநோக்கி, உமது மனம்விரும்புகிறதெதுவோ, அதை உமது நிமித்தஞ் செய்வேனென்றான்.—அதற்குத் தாவீது யோனானுடனே, நாளைக்கு அமாவாசி, நான் இராசாவோடே புகிக்கவேண்டுமே: ஆயினும் மூன்றும்நான் சாயங்காலம் வயலில் ஒளித்திருக்க என்னைவிட்டுவிடும்.—நான் எங்கேயென்று உமதுபிதாக்கேட்டால், தாவீது தன் ஊராகிய பேதலேகையிலே தன்வயிச்சத்தார்யாவரும் வருஷாந்தர பலியிடுகிறபடியால் அங்கேபோரும்படி என்னிடத்தில் வருந்திக் கேட்டானென்றுசொல்லும்.—அதற்க

(யெ) சங்.இக. (யெ) யோச.உ.யெ. அப்.க.உச.உடு. (யெ) ஆதி.கக.யெ. நியா.யெ.டு. (யெ)உ.சாமு.உ.உஉ. (உய) யோவா.எ.கஉ.சடு. அதி.யெ.டு.க. க.கொரி.யெ.க.உச.உடு. எண்.யெ.உடு. யோவே.உ.உஅ. (உக) அதி.யெ. (உச) வசா.உ.யெ. உண்.உச.ச. மீகா.க.அ. உ.சாமு.க.யெ.உய. அதி.யெ.க.—(உய) அதி. உ. வச.யெ.அதி.க.யெ. (டு) எண்.யெ. உண்.உஅ.யெ. அதி.யெ.உ. (சு) அதி.யெ.ச. அதி.க.யெ. (எ) உபா.க.உக. உ.சாமு.யெ.ச. அதி.உடு. யெ. எஸ்த.எ.எ.

வர் நல்லதென்றால், உமதடியானுக்கு நன்மையாகும்: அவர் மிகவும் கோபமாயிருந்தால் நிச்சயமாக அவர் தீமைசெய்யத் தீர்மானித்திருக்கிறார் என்று அறிந்துகொள்ளும்.—கீர் யெ கோவாவின் முன்னிலையில் உமதடியானோடு உடன்படிக்கை பண்ணியிருக்கிறீர்; ஆதலால் உமதடியானுக்குத்தயையசெய்யவேண்டும்: என்மேற்குற்றமுண்டானால்நீரே என்னைக்கொல்லும்; உம்முடைய பிதாவிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியதென்னவென்றான்.—அப்பொழுது யோனாதான் அந்த எண்ணத்தைத் தூரத்திலே தள்ளும்: என்பிதா உமக்குத் தீமைசெய்யத் தீர்மானித்தாரென்று நான் நிச்சயமாக அறிந்தேனாகில், நான் அதை உமக்குச்சொல்லாமல் விடுவேனென்றான்.—அதற்குத் தாவீது யோனாதானைநோக்கி, உமதுபிதா கடுமையான உத்தரவுசொன்னால், அதை ஆரெனக்குச்சொல்லுவார் என்றான்.

யெ பின்பு யோனாதான் தாவீதுடனே நாம் வெளியே புறப்பட்டுப்போவோம் வாருமென்றான். அப்படியே அவர்களிருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.—யோனாதான் இலரவேலின் தேவனாகிய யெ கோவாவை முன்னிட்டித்தாவீதைநோக்கி, நான் நாளை இந்நேரமாயினும், நாளைநின்றாயினும், என் பிதாவைச்சேதித்துத் தாவீதுக்கு நன்மையுண்டென்று கண்டும், அதை உமக்கு வெளிப்படுத்தும்படி சொல்லியனுப்புகிறேன்; யெ கோவா யோனாதானுக்கு அப்படியும் அதற்க்கிமுன்புசெய்வாராக.—உமக்குத்தீமைசெய்யும்படி என்பிதாவுக்குப்பிரியமாயிருந்தாலும், அதை நான் உமக்குத்தெரிவித்து, கீர்சகமேபோய்விடும்படி நான் உம்மை அனுப்பிவிடுவேன்: யெ கோவா என்பிதாவோடு இருந்தது போல் உம்மோடும் இருப்பாராக.—நான் உயிரோடிருக்கையில் யெ கோவாசெய்ததுபோல், நான் மரியாதையுடைய கீர் எனக்குத்தயையசெய்யமாட்டார்.—தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின் முகத்தினின்றும் யெ கோவா சேகரித்தபின்னும், ஒருபொழுதும் உமது தயை என்னுடம்பத்தாருக்குமில்லாதொழிய விடாதிருமென்றான்.—இவ்வண்ணமே யோனாதான் தாவீதின் சத்துருக்கள் கையில் யெ கோவா உத்தரவாதங்கேட்கக்கடவரென்று சொல்லி, தாவீதின் குடும்பத்தாரோடும் உடன்படிக்கைபண்ணினான்.—யோனாதான் தாவீதை மிகவும் நேசித்தபடியினாலே, திரும்பவும் அவனை ஆணையிடுவீத்தான்: அவன் தன் பிராணனைப்போலவே அவனைநேசித்தான்.—பின்பு யோனாதான் தாவீதை நோக்கி, நாளை அமாவாசி: பந்தியிலே கீர் உமதாசனத்திலிராவிட்டால், கீர் வரவில்லையென்பது வெளிப்படும்.—மூன்றுநாள் தரித்திருந்து, காரியம்நடந்தபொழுது, கீர் ஒளித்திருந்த ஸ்தா

னத்துக்கு விரைந்துவந்து, எசெலென்னுங்கல்லுக்குச் சமீபத்தில் நில்லும்,—அப்பொழுது நான் உயிலுக்குவைத்து எய்வதுபோல், அதற்குப் புறத்தில் மூன்று அம்புகளை எய்து,—ஒருபாலகனிடித்தில், கீர் அந்த அம்புகளைப்பார்த்துவாவென்றுசொல்லியனுப்புவேன். கேளும், அம்புகள் உனக்கிப்புறத்திலிருக்கின்றன, அவைகளை யெடுத்துவாவென்று அந்தப்பாலகனிடித்தில் திட்டமாய்ச்சொன்னால், கீர் வாரும்: உமக்கு நன்மையன்றி, தீமையில்லையென்றுநித்திய யெ கோவாவைக் கொண்டு ஆணையிடுகிறேன்.—அம்புகள் உனக்குப்புறமிருக்கின்றன யெருந்து நான் பாலகனிடித்திருக்கின்றேன்: அப்போது உம்மையனுப்பிவிட்டாரே; கீர் வழிகொண்டுபோய் விடும்.—கேளும், கீரும் நானும் பேசிக்கொண்ட உமகாரியத்துக்கு, யெ கோவா உமக்கும் எனக்கும்சதாகாலமும் சாட்சி என்றான்.

பின்பு தாவீதுவயலில் ஒளித்துக்கொண்டிருந்த உமதான்: அமாவாசியானபொழுது, இராசா பந்தியிலிருந்தான்.—இராசா சுவர் அருகேயுள்ள தன் உருசனத்தில் முன்போலிருந்தான்: யோனாதான் எழுந்திருக்க, அப்போர் ஷஷலுக்குப்பக்கத்திலிருந்தான், தாவீதின் ஆசனத்திலொருவருமில்லை.—அவனுக்கேதோநடந்தது, அதனால் அவன் அசுசியானான்; நிச்சயமாக அசுசியானானென்று எண்ணிக்கொண்டபடியினால்; ஷஷல் அன்றைத்தினம் ஒன்றும்பேசவில்லை.—அந்தமாதத்தின் இரண்டாந்தினமாகிய மற்றநாளும், தாவீதின் ஆசனத்திலொருவருமில்லை: ஆதலால் ஷஷல் தன் புத்திரனாகிய யோனாதானைநோக்கி, ஈஷாயின் புத்திரன் நேற்றும்இன்றும் போசனத்துக்கு வராததே தென்றுகேட்ட;—யோனாதான் ஷஷலுக்குத்தர உமமாக, பேதல்கேழுக்குப்போகத் தாவீது என்னை வருத்திக்கேட்டான்.—அவன் தயையசெய்து என்னைப்போகவிடும்; எங்கள் வமிசத்தார் நகரத்தில் பவியிடுகிறார்கள்; என்னை வரும்படி என்சகோதரன் அழைக்கிறான்: உமதுகடாட்சம் எனக்குக்கிடைத்ததேயாகில், நான்போய் என்சகோதரரைக்காணும்படி உத்தரவுதரவேண்டுமென்றான். அதனால் அவன் இராசாவின் பந்திக்குவரவில்லையென்றான்.—அப்பொழுது ஷஷல் யோனாதானின்மேல் கோபம்மூள அவனைநோக்கி, குறும்பும்மாறுபாடுமுள்ளவனே, உனக்குவெட்கமாகவும், உன்மாதாவுக்குநிருவாணவெட்கமாகவும், கீர் ஈஷாயின் புத்திரனைத்தெரிந்துகொண்டதை நான் அறியேனா.—ஈஷாயின் புத்திரன் பூமிக்கயின்மேல் உயிரோடிருக்குமளவும் நீயானாலும், உன்இராச்சியமானாலும் நிலப்படுவதில்லை. இப்பொழுதே ஆணைப்பி அவனைப் பிடிப்பித்துக் கொண்டுவா, அவன்சாவதே நிச்சயமென்றான்.—அதற்கு உத்தரமாகயோனாதான் தன் பிதாவாகிய கூஉ

(அ) யோச.உ.யச. வச.யச. அதி.யச.கூ. அதி.உகூ.யச. உ.சாமு.யச.கூஉ.(யச)வச.உ. (யகூ)ருத்.க.யெ. யோச.க.கூ. அதி.யெ.கூ.க.க.நாளா.உஉ.யச.யச. (யசூ)உ.சாமு.கூ.க.கூ.எ. உ.சாமு.உ.க.எ. (யச) அதி.உசூ.உஉ. அதி.கூ.க.உ. உ.சாமு.ச.எ. உ.சாமு.உ.க.அ. (யஎ) அதி.யச.க. (யச) வச.கூ. (யகூ) அதி.யகூ.உ. (உச)எரே.ச.உ.(உகூ)வச.யச.யசூ.வச.ச.உ. (உச) லேலி.எ.உ.க. லேலி.யசூ.கூ.,(உச) வச.கூ.(கூஉ)அதி.யகூ.கூ. மத்.உஎ.உகூ. லூக்.உகூ.உஉ.

உஷுவலேநோக்கி, அவன் கொலைசெய்யப்படவேண்டியதென்ன; அவன் என்னசெய்தானென்றான்.—அதற்கு உஷுவல் அவனைக் குத்துகிறதற்கு ஈட்டியை அவன்மேல் எறிந்தான்: அதனால் யோனாதான், தன் பிதா தாலீதைக்கொலைசெய்ய நிச்சயித்திருக்கிறாரென்று அறிந்தான்.—யோனாதான் மிருந்த கோபத்துடன் பந்தியை விட்டெழுந்தான், மாதத்தின் இரண்டாந்தினத்தில் போசனம் பண்ணவில்லை: அவன் தன் பிதா தாலீதை அவமானம் பண்ணினபடியால், அவன் நிமித்தத்துக்கித்தான்.

௬௫ மற்றகாட்காலமே யோனாதான் தாலீதுக்குக் குறித்தசமயத்தில், ஒருசிறுபாலகனையும்கூட்டிக்கொண்டு வயலிலேபோய்;—அந்தப்பாலகனை நோக்கி, நான் எய்கிற அம்புகளைத்தேடி எடுத்துக்கொண்டு வாவென்றான். பாலகன் ஓடுகிற பொழுது, அவனுக்கப்பாற் செல்லும்படி ஒரு ௬௭ அம்பை எய்துவிட்டான்.—யோனாதான் எய்த அம்புசென்றதானத்துக்குப் பாலகன்போகையில், யோனாதான் பாலகனைக் கூப்பிட்டு, அம்பு ௬௮ உணக்கப்பால் அல்லவாவென்றான்.—பின்னும் யோனாதான் பாலகனைக் கூப்பிட்டு, தரிக்கவேண்டாம், சீக்கிரம், சீக்கிரமென்றான். அப்படியே யோனாதானின் பாலகன் அம்புகளைப்பொறுக்கியெடுத்துக்கொண்டு, தன்னைசமாணனிடத்தில் ௬௯ வந்தான்.—அந்தக் காரியத்தை யோனாதானும் தாலீதும் அறிந்ததேயொழிய, அந்தப்பாலகனென்று ௭௦ தலியவைகளைப் பாலகனிடத்திற்கொடுத்து, இவைகளைப் பட்டணத்துக்குக் கொண்டுபோவென்றான்.

௭௧ பாலகன் புறப்பட்டவுடனே, தாலீதுதெற்கு முகமாய்த் தான் இருந்ததானத்தினின்றும்வந்து, தரையிலே முகங்குப்புறவிழுந்து, மூன்று தரத் தாழ்ந்தான்: அவர்கள் ஒருவரையொருவர் முத்தஞ்செய்து அழுதார்கள், தாலீதோ மிகவும் ௭௨ அழுதான்.—யோனாதான் தாலீதைநோக்கி, நீர் எகமேபோம், யெகோவா சதாகாலமும் எனக்கும் உமக்கும், என்சந்ததிக்கும் உமதுசந்ததிக்கும் சாட்சியென்றுசொல்லி, யெகோவாவின் காமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டோமெயன்றான்: பின்பு அவன் எழுந்து புறப்பட, யோனாதானும் பட்டணத்துக்குப் போய்விட்டான்.

உக. அதிகாரம்.

௧. அகீமெலெக்கிடத்தில் தாலீதுபரிசுத்த அப்பம் வாங்கல்: ௭. தோவேக் அல்விடத்திற் சேர்ந்து தங்கல்: ௮. பெலிஸ்தியனாகிய கொல்யாத்தின் கட்டகத்தை எடுத்தல்: ௯. காத்தின் இராசாவைச் சந்தித்துப் பித்தன்போலக்காட்டல்.

பின்பு தாலீது கோப்பில் ஆசாரியனாகிய அகீ

மெலெக்கிடத்தில்போக, அகீமெலெக் தாலீதுவருவதைக்கண்டு பயந்து, அவனைநோக்கி, ஒருவருமின்றி நீ தனித்துவந்ததென்னவென்று கேட்டான்.—அதற்குத்தாலீது ஆசாரியனாகிய அகீமெலெக்கைநோக்கி, இராசா என்னிடத்தில் நான் உன்னை அனுப்புங்காரியமின்னதென்றும், நான் உனக்குக் கட்டினையிட்டதென்னவென்றும், ஒருவருமறியாதிருக்கவேண்டுமென்று சொல்லி; எனக்கொரு காரியத்தைக் கட்டினையிட்டார்: நான் என்பணிவிடைக்காரரை அந்தந்த இடங்களில் இருக்கச்சொல்லிவிட்டேன்.—உமது கையிலிருக்கிறதென்ன; ஐந்தப்பமாகிலும், இருப்பதெம்மாதிரமாகிலும் என்கையிலே தாருமென்றான்.—அதற்கு ஆசாரியன்தாலீதைநோக்கி, சாதாரண அப்பம் என்கையில் இல்லை, வாலிபர் ஸ்திரிகளுடன்சேராதிருந்தால், பரிசுத்த அப்பம் அகப்படக்கூடுமென்றான்.—தாலீது ஆசாரியனை நோக்கி, நான் புறப்பட்ட முந்தையநாள் முதலாக ஸ்திரிகள் எங்களுக்கு விலக்காயிருந்தார்கள், வாலிபருடைய பாத்திரங்கள் சுத்தமாயிருக்கின்றன, இன்றைத்தினம் பாத்திரத்திலவேறப்பம்பரிசுத்தமாக்கப்பட்டதினால், இதுசாதாரணமாயிற்றேயென்றான்.—அப்பொழுது ஆசாரியன் அவனுக்குப்பரிசுத்த அப்பத்தைக்கொடுத்தான்: குடான அப்பத்தைவைக்கிற சமயத்தில், யெகோவாவின் சந்நிதியினின்றும் எடுக்கப்பட்டசமுக்கத்தப்பமேயொழிய, வேறப்பம் அங்கில்லை.

அப்பொழுது உஷுவலின் பணிவிடைக்காரரினொருவனும், உஷுவலின் மேய்ப்பருள் பிரதானியுமாகிய தோவேக்கென்னும் பெயருள்ள ஏதோமியன் அன்றைத்தினம் அங்கே யெகோவாவின் சந்நிதியிலே தடைப்பட்டிருந்தான்.

தாலீது அகீமெலெக்கைநோக்கி, இங்கே ஈட்டியாகிலும் கட்டமாகிலும், உமது கைவசமுண்டா, இராசாவின் காரியத்தைத் துரிதமாய்ச் செய்யவேண்டும் ஆதலால், என் கட்டத்தையும், மற்ற ஆயுதங்களையும் கொண்டுவரவில்லையென்றான்.—அதற்கு ஆசாரியன் நீர் ஏலாவென்னுந்தாழ்ந்தபூமியிலேகொன்ற பெலிஸ்தியனாகிய கொல்யாத்தின்கட்டகம், எபோத்தென்னும் வஸ்திரத்துக்குப் பின்னாக, ஒருபுடவையிலேசுற்றிவைத்திருக்கின்றது: அதை எடுக்கப்பிரியமானால், எடும்: இங்கே அதுவன்றி வேறில்லையென்றான். தாலீது அதைப்போல வேறில்லை, அதை யெனக்குத்தாருமென்றான்.

அந்நாளிலே தாலீது எழுந்து உஷுவலுக்குத்தப்பியோடி, காத்தின் இராசாவாகிய ஆகிஷிடத்தில்போனான்.—ஆகிஷின் பணிவிடைக்காரர் அவனைநோக்கி, இவனல்லவா தேசத்தின் இராசாவாகிய தாலீது; உஷுவல் ஆயிரம்பேரையும், தா

(௬௬) அகி.யெ.யெ. வச.எ.(௭௨) அகி.க.யெ. வச.உ௬.—(உக. அகி. க.) அகி.யெ.க. மாற்.உ.உ௬. அகி.யெ.ச.(௭) யாத்.உ.இ.க.யெ. லேவி.உ.ச.இ. மத்.யெ.ச. யாத்.யெ.யெ. சக.எ.க. (இ) க.தெ.ச.ச.ச. லேவி.அ.உ.ச. (ச) மத்.யெ.க. ச. மாற்.உ.உ.இ.உ.ச. ஓரத்.ச.க.ச. லேவி.உ.ச.அ.க. (எ) அகி.உ.உ.க. சங்.இ.உ. (க) அகி.யெ.உ.இ.யெ. அகி.க.க.யெ. (ஹ) சங்.க.ச. (யெ) சங்.இ.ச.அகி.யெ.எ. அகி.உ.க.இ.

வீது பதினாயிரம்பேரையும், கொன்றார்களென்று சொல்லி, ஒருவரோடொருவர் பாடி யாடவில்லை யென வென்றார்கள்.—தாவீது இவ்வாக்குகளைத் தன்மனதில் வைத்துக்கொண்டு, காத்தின் இராசா யாக வாகிய ஆகிலுக்கு மிகவும் பயப்பட்டு, அவர்க ளுக்கு முன்பாக நடைவேறுபட்டு, அவர்களிடத் தில் பித்தன்போலத்தன்னைக்காட்டி, வாசற்கதவு களிலே நிறிக்கொண்டு, தன்தாடியில் வாய்துரை யிச ஒருகநின்றான்.—அப்பொழுது ஆகிலுத்தன்பணி விடைக்காரரிடத்தில், பாருங்கள், இந்நமனிதன் பித்தங்கொண்டவனென்று காண்கிறீர்களே: இ வனை என்னிடத்தில் கொண்டுவந்ததென்ன.— யெசு பித்தங்கொண்டவர்கள் எனக்கவசியமாக; இவனு டைய பைத்தியத்தனைத்தைக் காட்டும்படியான இவ னை என்சமுக்கத்திற் கொண்டுவந்தீர்கள்; இவன் என்வீட்டில் வரலாமாவென்றான்.

உஉ. அதிகாரம்.

க. அதுல்லாமின்சுகையில் தாவீது இரட்சைபெ ரல்: க. அவன்தன் பிதாமாதாவைமோவாபு இரா சாவிடத்தில் ஒப்பித்தல்: ட. காத்தென்னுந்தீர்க் கதரிசியின் ஆலோசனைப்படி தாவீது யூதாதேசத் திற்செல்லல்: சு. தாவீதைக்குறித்துவுவுல் தன் தாசரைக் கண்டித்தல்: கூ. தோவேக் அகீமெ லெல்கைக்குறித்துக் குறைசொல்லல்: யக. ஆ சாரியரைக் கொலைசெய்யும்படி வுவுல் கட்ட னாயிடல்: யௌ. அவர்களும் அவர்கள் நகரமும் நாசமடைதல்: உய. அப்பயாதார் தப்பியோடல்.

பின்பு தாவீது அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, அதுல்லாமென்னுங் கெபிக்குப் போனான்: அவன்சகோதரரும் அவன் பிதாவின் குடும்பத்தார் யாவரும் அதைக்கேட்டு, அங்கே அவனிடத்தில் உ போனார்கள்.—நெருக்கப்பட்டுவர்களும், கடன்ப ட்டடவர்களும், மனக்கசப்படைந்தவர்களும் மாகிய யாவரும் அவனுடன் கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்கு அதிபதியானான்: ஏறக்குறைய நானூறுபேர் அவுலேடிருந்தார்கள்.

க. தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபிலுள்ள மிஸ்பேக்குப்போய், மோவாபியரின் இராசா வைநோக்கி, தேவன் எனக்கென்னசெய்வா ரென்றுநானறியும்படும், என் பிதாவும் மாதாவும் வந்து உம்மோடிருக்கவிடும்படி உம்மைவேண்டிக்கொள்ளுகிறேனென்றான்.—பின்பு அவன் மோவாபிய இராசாவின்சமுக்கத்தில் அவர்களை யழைத்துக்கொண்டுபோய் விட்டான்: தாவீது துருக்கத்திலிருந்தகாலமுழுவதும், அவர்கள் அந்த இராசாவோடிருந்தார்கள்.

ஊ. பின்பு காத்தென்னுந்தீர்க்கதரிசி தாவீதைநோக்கி, நீதுருக்கத்திலேதங்கியிராமல், யூதாதேசத்துக்குப் புறப்பட்டுப்போய்விடென்றான். அப்பொழுது தாவீதுபுறப்பட்டு அரேத்தென்னும் காட்டிலேபோனான்.

ச. வுவுல் கிபியாராமாவிலே ஒரு விருட்சத்தின்

கீழ் தன் பணிவிடைக்காரர்யாவரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன்கையில் ஒரு ஈட்டியை வைத்துக்கொண்டிருக்கிறபொழுது, தாவீது தன்னை டிகூடிய மனுஷரோடும் வெளிப்பட்டவிட்டானென்று, கேள்விப்பட்டான்.—அப்பொழுது வுவுல் தன்சமீபத்தினின்ற பணிவிடைக்காரரை நோக்கி, பேன்யாமின்வமிசத்தாரே, கேளுங்கள்; உங்களிலொருவனும் என்குமாரன் ஈஷாயின் புத்திரனோடு உடன்படிக்கை பண்ணினானென்பதை எனக்குத்தெரிவிக்கவில்லை; உங்களிலொருவனும் என்னிமித்தம் துக்கப்படவுமில்லை: இன்றைத்தினம்போல், எனக்குச்சுசுதிபண்ண என்குமாரன் என்பணிவிடைக்காரனை எனக்குவி ரோதமாக வலிவிட்டானென்பதை எனக்கு வெளிப்படுத்தவுமில்லை.—நீங்கள் எல்லாரும் எனக்குவி ரோதமாகத் தராலோசனை செய்ததற்காக, ஈஷாயின் புத்திரன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும், திராட்சத்தோட்டங்களையும் தருவானான்; உங்கடெல்லாரையும் ஆயிரவருக்கு அதிபதிகளும், தூறுபேருக்கு அதிபதிகளும்மாச ஏற்படுத்துவானாவென்றான்.

அப்பொழுது வுவுலின் பணிவிடைக்காரருக்குத் தலைவனும், ஏதோமியனுமாகிய தோவேக், ஈஷாயின் புத்திரனை நோப்பிலே அதிதூப்பின் புத்திரனாகிய அகீமெலெக்கிடத்தில் வரக்கண்டேன்.—இவன் அவன்நிமித்தம் யெகோவாவின் விடத்தில் உசாவினதமன்றி, அவனுக்குப்போசனமுங்கொடுத்து, பெலிஸ்தியனாகிய கொல்யாத்தின் கட்கத்தையுங் கொடுத்தானென்றான்.—அதனால் வுவுல் அதிதூப்பின் புத்திரனாகிய அகீமெலெக் என்னும் ஆசாரியனையும், நோப்பிலிருக்கிற அவன் பிதாவின் குடும்பத்தாராகிய ஆசாரியர்யாவரையும் அழைத்துவரும்படி ஆனனும்; அவர்கடெல்லாரும் இராசாவிடத்தில் வந்தார்கள்.—அப்பொழுது வுவுல் அதிதூப்பின் புத்திரனை, கேடென்றசொல்லல்; இவன், என்னுண்டவனே, இங்கே நிற்கிறேனென்றான்.—பின்பு வுவுல் அவனைநோக்கி, நீயும் ஈஷாயின் புத்திரனும், தராலோசனை பண்ணினதென்ன; அவன் இன்றைத்தினம்போல், எனக்குவி ரோதமாயெழுந்து சதிசெய்யும்படி நீ அவனுக்கு அப்பத்தையும் கட்கத்தையுங்கொடுத்து, அவன்நிமித்தம் யெகோவாவிடத்தில் உசாவினதென்னவென்றான்.—அதற்கு அகீமெலெக் இராசாவை நோக்கி, இராசாவுக்கு மருமகனும், உமது கட்டளைக்கமைந்துநடக்கிறவனும், உமது வீட்டிலேமேன்மையுள்ளவனுமாகிய தாவீதைப்போல, உமதுசகல பணிவிடைக்காரரினும் உண்மையுள்ளவன்யாவன்.—ஆகிலும், நான் அவனிமித்தம் தேவனிடத்தில் விசாரிக்கத்தொடங்கினேனான்; அது எனக்கு வெகு தூரமாயிருக்கும்: இராசா தமதடியான்மேலும், என் பிதாவின் குடும்பத்தார் ஒரு

(யஉ) ஊக்.உ.யக. (யக) சக்.கச.—(உஉ.அதி.க.) சக்.ஊ. சக்.சாஉ. உசாமு.உக.யக. (உ) நியா.யக.க. (ஊ) உ.சாமு.உச.யக. க.நாஸா.உக.க. உ.நாஸா.உக.உஊ. (எ) அதி.உய.உ. அதி.யஅ.க. அதி.உய.கய. (அ) அதி.அ.யச. (க) அதி.உக.எ. சக்.ஊ. அதி.உக.க. அதி.யச.க. (ய) என்.உஎ.உக. அதி.உக.க.க.

ருவார்மேலும் குற்றஞ் சமத்தவேண்டாம்: உமத டியானாகிய நான் இவைகளைக் குறித்து, கூடவாயி ழும், குறையவாயினும், ஒன்றும் அறியேனென் றுள்.—இராசா அகீமெலெக்கே, நீயும் உன்பிதா வின்விட்டாரும் மரிக்கவேவேண்டமென்றான்.

பின்பு இராசாதன் சமீபத்தினின்ற காலாட்க ளைநோக்கி, யெகோவாவுடைய ஆசாரியர்க னின்கை தாலீதுக்குத்துணைநிற்கின்றது: அவன் தப்பியோடினதை அவர்கள் அறிந்திருந்தும் எனக் குவெளிப்படுத்தவில்லை; ஆனபடியினால் நீங்கள் கிருமயி அவர்களைக்கொல்லுங்கொன்றான். இ ராசாபின் பணியிடைக்காரரோ, யெகோவா வின் ஆசாரியர்களைக்கொலைசெய்யத்தங்கன்கை

களைநீட்டச்சம்மதிக்கவில்லை.—அதினால் இராசா தோவேக்கைநோக்கி, நீ திரும்பி, ஆசாரியர்கள் மேற்பாய்ந்து கொண்டுபோடென்றான். ஏதோ மியனாகிய தோவேக் ஆசாரியர்கள்மேற்பாய்ந்து, அந்நாளிலே சணல் தூவினாற்செய்த எபோத்து வஸ்திரத்தைத்தரித்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.—ஆசாரியர்களின் கசரமாகிய நோப் பையுக் கட்டகத்தின்வாயினாலே சங்கரித்தான்: ஸ்திரிபுருஷர்களையும், பாலகரையும், குழந்தை களையும், ஆமொடுகழுதைகளையும் கட்டகத்தின்வா யினால் வெட்டினான்.

அதோப்பின் புத்திரனாகிய அகீமெலெக்கின் புத்திரருக்குள் அப்பாதார் என்னும் ஒருவன் தப் பித் தாலீதினிடத்தில் ஓடிப்போனான்.—அந்த அப்பாதார் யெகோவாவின் ஆசாரியர்களை ஷவுல் கொன்றானென்று தாலீதுக்குத்தெரிவித் 225.—தாலீது அப்பாதாரைநோக்கி, அன்றைத்தி னமே ஏதோமியனாகிய தோவேக் அங்கிருந்தப டியினாலே, அவன்நிச்சயமாய்ஷவுலுக்குச்சொல் ழுவானென்று எண்ணியிருந்தேன்: உன்பிதா வுச்சத்தாராகிய சமஸ்தரின் மரணத்துக்கும் கார ணம்நானே.—நீஎன்னோடேயிரு, பயப்படவேண் டாம்: என்பிராணனைத்தேடுகிறவன் உன்பிராண னையுந்தேடுகிறான்: நீஎன்னுடன்தங்கினால், இ ரட்சைபெறுவாயென்றான்.

உ. அதிகாரம்.

க. கேயிலாவை முற்றிக்கைபோடல்: எ. ஷவுல்தா லீதைப்பிடிக்கவகைதேடல்: க. யெகோவா தாலீதுக்கு உத்தரமுனல்: டி. தாலீதுசிப்பென் னும் வனத்திற்குத்தப்பியோடி. யோதானைச் சத்தித்தல்: டி. சிப்பின் சனங்கள் தாலீதை ஷ வுலுக்குக்காட்டல்: அவன்தொடராமல் திரும் பிவிடுதல்.

பின்பு பெலிஸ்தியர் கேயிலாவுடையுத்தம்பண் ணி, போரடிக்குக் களத்திலே கொன்னையிடுகி றார்களென்று தாலீதுக்குத் தெரிவிக்கப்பட்ட 2 து.—தாலீது, கான்போய் அந்தப்பெலிஸ்தியரை முறிய அடிக்கலாமாவென்று யெகோவா வி டத்தில்கேட்க; யெகோவா தாலீதிடத்தில்,

நீபோய்ப் பெலிஸ்தியரை முறிய அடித்து, கேயி லாவை விடுவிப்பாயாகஎன்றார்.—தாலீதின்சனங் கள் அவனைநோக்கி, கேளும், நாமயூதாவிவிருக் கவும் பயப்படுகிறோம்: பெலிஸ்தியரின் சேனை களுக்கு விரோதமாகக்கேயிலாவுக்குப்போவோ மாகில், எவ்வளவதிகமென்றார்கள்.—அதினால் திரும்பவும் தாலீது யெகோவாவினிடத்தில் கேட்க, யெகோவா அவனுக்கு உத்தரமாக, நீ எழுந்து கேயிலாவுக்குப்போ, நான் பெலிஸ் தியரை உன்கையில் ஒப்பிப்பெனென்றார்.—அதி னால் தாலீது தன் சனங்களைக்கூட்டிக்கொண்டு போய், பெலிஸ்தியரோடேயுத்தம்பண்ணி, மகா சங்கரமாக அவர்களை அழித்து, அவர்கள் மிரு கசெந்துகளைக்கொண்டுபோனான். இவ்விதமா ய்த் தாலீது கேயிலாவிலுள்ளவர்களை இரட்சித் தான்.—அகீமெலெக்கின் புத்திரனாகிய அப்பா தார் கேயிலாவிலுள்ள தாலீதினிடத்தில் தப்பி யோடுகிறபொழுது, அவன் கையில் ஒருஎபோத் திருந்தது.

தாலீது கேயிலாவிலே வந்திருக்கிறானென்று ஷவுலுக்குத்தெரிவிக்கப்பட்டபொழுது, ஷவுல், அவன் கதவுகளும் தாழ்களமுள்ள நகரத்திற் பிரவேசித்ததினால், உன்னை அடைப்பிடுருக்கி றானே. தேவன் அவனை என்கையிலொப்பித் தாரென்றான்.—பின்பு ஷவுல் தாலீதையும், அவன் சனங்களையும் வளைக்கக் கேயிலாவுக்குப் போகும்பொருட்டு, சகல சனங்களையும் யுத்தத் துக்கு வரவழைத்தான்.

தாலீது தனக்கு ஷவுல் தீமைசெய்ய இரகசிய மாய் வகைதேடுகிறானென்றறிந்து, ஆசாரியனாகிய அப்பாதாரைநோக்கி, எபோத்தை இங்கே கொண்டுவாவென்றான்.—அப்பொழுதுதாலீது, இஸரவேலின் தேவனாகிய யெகோவாவே, ஷவுல் என்னியித்தம் கேயிலாவுக்குவந்து, அதைச்சங்கரிக்க வகைதேடுகிறானென்று உமத டியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.—கேயிலா ஊரார் என்னை அவன் கையிலொப்பிப்பார்களா, உமதடியான் கேள்விப் பட்டபடி ஷவுல் வருவானு; இஸரவேலின் தேவனாகிய யெகோவாவே இதை உமதடி யானுக்குத்தெரிவிக்கும்படிவேண்டுகிறேனென் றுசொல்ல, யெகோவா அவன்வருவானென் றார்.—திரும்பவும் தாலீது கேயிலா ஊரார் என் னையும், என்சனங்களையும் ஷவுலின்கையில் ஒப் பிப்பார்களாவென்று கேட்க; யெகோவா, உன்னை ஒப்பிப்பார்களென்றார்.

பின்பு தாலீதும் அவன் சனங்கள் ஏறக்குறை டிக அறுநூறுபேரும், எழுந்துகேயிலாவைவிட்டுப் புறப்பட்டு, தாங்கள் போகக்கூடிய இடமெங் கும்போனார்கள். தாலீது கேயிலாவில் நின்று தப்பிவிட்டானென்று ஷவுலுக்குத்தெரிவிக்கப் பட்டதினால், அவன் புறப்படாமல் விட்டுவிட்

(வ) யாத்.க.வெ. (வ) அதி.உ.க. (ய) வச.க.ய. (உ) அதி.உ.க. அதி.உ.க. (உ) க.இரா.உ.உ.ச.— (உ. அதி. க.) யோச.யெ.ச. (உ) வச.ச.க. அதி.க.ய.அ. உ.சாமு.இ.ய.உ.க. (ச) அதி.உ.உ.உ. (க) எண். 22.உ.க. அதி.க.ய.எ. (வ) அதி.உ.உ.ய.க. (ய) அதி.உ.உ.உ. அதி.உ.இ.ய.க.

யச டான்:—தாவீதோ வனாதரத்திலுள்ள அரணை ஸ்தானங்களிலேதங்கி, சீப்பென்னும் வனாதரத்தில் ஒரு மலையிலே தரித்திருந்தான். ஷவுல் அனுதினமும் அவனைத்தேடியும், தேவன் இயெவன் கையில் அவனை ஒப்புவிக்கவில்லை.—ஷவுல், தன்பிராணனைவாங்க வந்துவிட்டானென்று அறிந்து, தாவீது சீப்பென்னும்வனத்திலுள்ள யச ஒருகாட்டிலே தங்கியிருந்தபொழுது;—ஷவுலின் புத்திரனாகிய யோனாதான் எழுந்து காட்டிலே தாவீதினிடத்தின்போய், தேவன் மூலமாய் அவன் கையைப் பவங்கொள்ளும்படிசெய்து,—யெ அவனைநோக்கி, என் பிதாவாகிய ஷவுலின் கரம் உம்மைக்கண்டுபிடிக்கமாட்டாது, நீர் பப்பபடவேண்டாம்: நீர் இலரவேலருக்கு இராசாவாயிருப்பீர், நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அது என் பிதாவாகிய ஷவுலுக்குத் தெரியுமென்று அருள்.—பின்பு அவ்விருவரும் யெகோவாவின் முன்பாக உடன்படிக்கைசெய்தார்கள்: தாவீது காட்டிலே தங்க, யோனாதான் தன் வீட்டுக்குப் போனான்.

யச பின்பு சீப்பூரார் கியாவிலே ஷவுலினிடத்தில்வந்து, தாவீது எங்கனிடத்தில் யெஜிமோனுக்குத் தென்றிசையில் அகிலாடுவென்னும் மலைக்காட்டிலுள்ள அரணைஸ்தானங்களில் ஒளித்துக் கொண்டு இருக்கிறான்ல்லவா.—இப்பொழுது இராசாவே, நீர் பூரணமனதோடே விரும்பியிருக்கிறபடி இறங்கிவாரும்; நாங்களே அவனை இராசாவின் கையிலொப்பிப்போமென்றார்கள்.—அதற்கு ஷவுல், நீங்கள் என்மேல் தயைவைத்தபடியினாலே, யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவீர் உமகளை.—நீங்கள் போய், அவன்கால்சஞ்சரிக்கிறஸ்தானத்தையும் பார்த்து அவனைக்கண்டவன் இன்னொருவன் பதையும், இன்னும் நன்றாய்ப்பார்த்து, அறியுங்கள்: அவன்வெகு சூதாக்கடந்துவருகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.—அவன் ஒளித்திருக்கிறமறைவிடங்களெல்லாவற்றையும் பார்த்தறிந்துகொண்டு, நிச்சயச்செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள், பின்பு நான் உங்களுடன் வருவேன்: அவன் தேசத்திலிருந்தால் யூதாவுள்ள ஆயிரவர் யாவருக்குள்ளும் அவனைத் தேடிவெனென்றான்.—அப்பொழுது அவர்கள் எழுந்து ஷவுலுக்கு முன்னே சீப்புக்குப்போனார்கள்: தாவீதும் அவன் சனங்களும் யெஜிமோனுக்குத் தென்புறத்திலுள்ள சமபூயியிலே மாகோன் வனத்திலிருந்தார்கள்.—ஷவுலும் அவன் சனங்களும் அவனைத்தேடப்போனார்கள். அது தாவீதுக்குத் தெரிவிக்கப்பட்டதினால், அவன்மலையினின்றிற்றங்கி, மாகோன் வனாதரத்திலே தங்கினான். ஷவுல் அதைக்கேள்விப்பட்டமாத் திரத்திலே மாகோன் வனாதரத்தில் தாவீதைப்பின்பு

பெருடர்ந்தான்.—ஷவுல் மலைக்கு இப்புறத்திற் உச போக, தாவீதும் அவன் சனங்களும் மலைக்கு அப்புறத்திற் போனார்கள்: ஷவுலும் அவன் சனங்களும் தாவீதையும் அவன் சனங்களையும் சுற்றிப்பிடிக்க வளைந்துகொண்டார்கள்; அதனால் ஷவுலுக்குத்தாவீது தப்பியோடும்படி துரிதமானான்.

அந்தச்சமயத்தில் ஷவுலிடத்தில் ஒரு தூதன் உள்வந்து, பெலிஸ்தியர் உமது தேசத்தைச் சருவ்வந்து நிற்கிறார்களென்றான்.—அதனாலே ஷவுல்தாவீதைப் பின்பொடராமல் திரும்பிப் பெலிஸ்தியருக்கு விரோதமாய்ப்போனான்: அதினிமித்தம் அவர்கள் அந்தஸ்தானத்துக்குச் செலா அம்மாலிகொத்தென்றுபெயரிட்டார்கள்.—பின்பு தாவீது உச அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, ஐன்கெகியிலுள்ள அரணை ஸ்தானங்களிலே தங்கினான்.

உச. அதிகாரம்.

க. ஐன்கெகியின் ஒரு குகையில் தாவீது ஷவுலின் வஸ்திரவிளிம்பை யறுத்தும், அவனுயிரைக் காத்தல்: அ. இந்தக்காரியத்தினால் ஷவுலிடத்தில், தன் நீர்தோஷத்தை வெளிப்படுத்தல்: யச. ஷவுல் தன் தோஷத்தையுணர்ந்து சொல்லித் தாவீதிடத்தில் ஆணைவாங்கித் திரும்பிப்போதல்.

பின்பு ஷவுல் பெலிஸ்தியரைத் தொடர்வதை விட்டுத் திரும்பிவந்தபொழுது, தாவீது ஐன்கெகியின் வனாதரத்திலிருக்கிறானென்று, அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.—அதனாலே ஷவுல் இலரவேலர் சமஸ்தருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும், அவன் சனங்களையும், காட்டாடுகளின் கல்மலைகளிலே தேடப்போனான்.—வழியருகேயுள்ள ஆட்டுத்தொழுவங்களுக்கு அவன் வந்தபொழுது, ஷவுல் தன்கால்களை மூடும்படி அவ்விடத்திலிருந்த ஒரு பெகியிலே பிரவேசித்தான்: தாவீதும் அவன் சனங்களும் அந்தக்கெபிக்குள்ளேயிருந்தார்கள்.—அப்பொழுது தாவீதின் சனங்கள் அவனைநோக்கி, கேளும், நான் உன்சத்துருவை உன் கையிலொப்பிப்பேன், அவனுக்கு உன் இஷ்டப்படி செய்யலாமென்று சொல்லி, யெகோவா உமக்குக்குறித்ததினம் இதுவேயென்றார்கள்: தாவீது எழுந்துபோய், ஷவுலின்மேலங்கியின் விளிம்பை அவனுக்குத்தெரியாதபடி அறுத்தான்.—அதன்பின்பு தான் ஷவுலின்வஸ்திரவிளிம்பை அறுத்தினிமித்தம் தாவீதின்மனம் அவனைக்கடிந்துகொண்டது.—அவன் தன் சனங்களைநோக்கி, அவன் யெகோவாவினால் அபிஷேகம்பெற்றவன், ஆதலால் யெகோவாவின் அபிஷேகனாகிய என் நாயருக்கு விரோதமாய் என் கையை நீட்டி இப்படிச் செய்யாமல், யெகோவா என்னைத் தடைப்பின்பு

(யச) சங்.யச.க. யோச.யெ.இ.இ. சங்.இச.க.ச. (யெ) அதி.உச.உய. (யெ) அதி.யெ.க. அதி.உய.யச.ச.உ. உ.சாமு. உச.எ. (யச) அதி.உச.க. சங்.இச. (உய) சங்.இச.க. (உச) யோச.யெ.இ.இ. அதி.உரு.உ. (உச) சங்.க.உ.உ. சங்.யெ.க. (உஎ) உ.இரா.யச.க. (உச) உ.நாளா.உய.உ.—(உச. அதி. க.) அதி.உச.உய. (உ) சங்.க.யெ. (க) சங்.யச.க.ச. நியா.க.உச. சங்.இச. சங்.யச.உ. (ச) அதி.உச.அ. (இ) உ.சாமு.உச.ய. (சு) அதி.உச.யச.

எ படுத்துவாராகவென்றான்.—இப்படித் தாவீதுதன் பணிவிடைக்காரரை ஷவுலுக்கு விரோதமா யெழும்பவிடாமல் இந்த வாக்குகளினாலே தடைப்படுத்தினான். பின்பு ஷவுல் எழுந்த கெபியை விட்டுத் தன்வழியேசென்றான்.

அ அப்பொழுது தாவீது கெபியை விட்டுப்புறப்பட்டுப்போய், என் ஆண்டவனே, இராசாவே யென்றுசொல்லி ஷவுலைக் கூப்பிட்டான். ஷவுல் திரும்பிப்பார்த்தபொழுது, தாவீது தரையிலே தலைகுனிந்து வணங்கினான்.—அன்றியும் தாவீது ஷவுலை நோக்கி, கேளும், தாவீது உமக்குத் தீமைசெய்ய வகைதேடுகிறுனென்றுசொல்லுகிற மனிதரின் வாக்குகளை ஏன்கேட்கிறீர்.—

ய பாரும், இன்றைத்தினம் கெபியில் யெகோவா உம்மை என்கையிலொப்பித்தாரென்பதை உமது கண்கண்டது: உம்மைக்கொலைசெய்யும் படிசிலர் சொல்லியும், நான், அவன் யெகோவாவினால் அபிஷேகம்பெற்றவன்; என் ஆண்டவனுக்கு விரோதமாய் என்கையை நீட்டமாட்டேனென்றுசொல்லி, உம்மை இரட்சித்தேன்.—

க என்பதாவே, கேளும், என் கையிலிருக்கின்ற உமது வஸ்திரத்தின்விளிம்பைப்பாரும்: உம்மைக்கொல்லாமல் உமது வஸ்திரவிளிம்பைமாத்திரம் அறுத்தேன்; இதனால் என்னிடத்தில் தீமையாகிலும் துரோகமாகிலும் இல்லையென்று கண்டுகொள்ளும்: நான் உமக்குவிரோதமாய்ப் பாவஞ்செய்யவில்லையே; அப்படியிருந்தும் நீரோ என்

உ2 பிராணனைவாங்கத் தொடருகிறீர்.—யெகோவாவே எனக்கும் உமக்கும் மத்தியில் நியாயம் விசாரிப்பாராக, யெகோவாவே என்னிமித்தம் உம்மிடத்தில் பழிவாங்குவாராக: என்கையோ

க உம்மைத் தீண்டாது.—தீயோரிடத்திலே தீமை தோன்றுமென்று முதியோரின் பழமொழியுண்

ஸ 0: என்கையோ உம்மைத்தீண்டாது.—இஸரவேலின் இராசா ஆரைத்தேடப் புறப்பட்டார்; செத்தநாயையா; தெள்ளப்பூச்சியையா; ஆரைத்தொட்டு தருகிறீர்;—எனக்கும் உமக்கும் மத்தியில் யெகோவாவே நியாயாதிபதியாகி நியாயந்தீர்ப்பாராக: அவரேபார்த்து என் வழக்கைப்பேசி, உமது கையினின்றும் என்னை விடுவிப்பாராக வென்றான்.

க தாவீது இந்தவாக்குகளைச்சொல்லி முடிந்த மாத்திரத்தில், ஷவுல், எண்புத்திரனாகிய தாவீதே, இது உன் குரலாவென்றான்: பின்பு ஷவுல்சத்த லெமிட்டமுதான்.—பின்பு ஷவுல் தாவீதைநோக்கி, நான் உனக்குத்தீமைசெய்திருக்க நீஎனக்கு நன்மைசெய்தாயே, என்னிலும் நீயே நீதிமான்.—யெகோவா என்கையில் என்னை ஒப்பித்தும், நீ

யென்னைக்கொல்லவில்லை: அநிலைவே நீ எனக்குச்செய்த நன்மையை இன்றைத்தினம்வெளிப்படுத்தினாய்.—ஒருவன் தன்சத்துருவைக்கண்டுக பிடித்தால், அவனைச்சகமேபோக விட்டுவிடுவானு; இன்றைத்தினம் நீ எனக்கு நன்மைசெய்தாய், அதினிமித்தம் யெகோவா உனக்குநன்மைசெய்வாராக.—கேள், நீ நிச்சயமாய் இராசா உயவாயிருப்பாய்: இஸரவேலின் இராச்சியபாரம் உன்கைவசமாக நிலப்படும், இது எனக்கு நன்றாய்த் தெரியும்.—ஆதலால் எனக்குப்பின் என்வ உக மிசத்தைச்சேதியெனென்றும், எண்பிதாவின் குடும்பத்தினின்றும் எப்பெயரை ஒழிவியேனென்றும், யெகோவாவைக்கொண்டு இப்பொழுது எனக்கு ஆணையிட்டுத்தரவேண்டுமென்றான்.— அப்பொழுது தாவீது ஷவுலுக்கு ஆணையிட்டுக் உ2 கொடுத்தான். பின்பு ஷவுல் வீட்டிற்குப்போய் விட, தாவீதும் அவன்சனங்களும் அரணுஸ்தநனத்திற்கு ஏறிப்போனார்கள்.

உடு. அதிகாரம்.

க. சாமுவேல் மரித்தல்: உ. தாவீதுநாபாலிடம் சனங்களை அனுப்பல். ய. நாபால் நிந்தித்ததினிமித்தம் தாவீது அவனைக்கொல்ல பணிவிடைக்காரரை ஆயத்தமாக்கல்: யச. அபீகயிலுக்குக் காரியத்தை வெளிப்படுத்தல்: யசு. சிலபொருளையெடுத்து அபீகயில் தாவீதிடஞ்செல்லல்: கூ2. தாவீது அவனை அங்கிகரித்தல்: கூச. நாபால் மரித்தல்: கூக. தாவீது அபீகயிலைவிவாகஞ்செய்தல்: தாவீதின் மனைவியாகிய மீகான் வேறொருவனுக்கு விவாகஞ்செய்து கொடுக்கப்பட்டல்.

சாமுவேல் மரணமடைந்தான்; இஸரவேலர்யாவருங்கூடிவந்து, அவன் நிமித்தத்துக்கங்கொண்டாடி, ராமாவிலுள்ள அவன்வீட்டில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.—பின்புதாவீது எழுந்து உபாரன் வனத்திற்குப்புறப்பட்டுப்போனான். மாகோன் ஊரானும் கர்மேவிலே சுதந்தரமுடைய வனுமாகிய பெரிய மனுஷனொருவனிருந்தான்; அவனுக்குமூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடு மிருந்தன.—அந்தமனிதனுடையபெயர் நாபால்; அவன்மனைவியின்பெயர் அபீகயில்: அந்த ஸ்திரிவிவெகியும், ரூபவதியுமாயிருந்தான்: புருஷனோ கொடியனுமாய், துன்மாரக்கனுமாய் இருந்தான்; அவன் காலேபின் வமிசத்தான். அவன்கர்மேவிலே தன் ஆடுகளுக்கு மயிர்கத்திரித்துக்கொண்டிருந்தான்.

நாபால் தன்னாடுகளுக்கும் மயிர்கத்திரிக்கிறுனென்று தாவீது வனத்திலே கேள்விப்பட்டான்.— பின்பு தாவீது பத்துவாலிபரைநோக்கி, நீங்கள்

(எ) சங்.எ.ச. மத்.டு.ச.ச. ரோ.யெ.யெ.யெ.க. (க) சங்.ாசக.சு. நீதி.யசு.உஅ. நீதி.யெ.க. (யக) சங்.எ.க. சங்.கடு. ஏ. அதி.உசு.உய. (ய2) ஆதி.யசு.க. நியா.யக.உஎ. அதி.உசு.ய. யோபு.டு.அ. (யச) அதி.யெ.சக. உ.சாமு.க.அ. அதி.உசு.உய. (யடு) வச.யெ. உ.நாளா.உச.உஉ. சங்.கடு.க. சங்.சக.க. சங்.ாயகூ.ாடுச. மீகா.எ.க. (யசு) அதி. உச.யெ. (யஎ) அதி.உசு.உசு. ஆதி.கூ.அ.உசு. மத்.டு.ச.ச. (யஅ) அதி.உசு.உக. அதி.உசு.யெ. அதி.உசு.அ. (உய) அதி.உசு.யெ. (உக) ஆதி.உக.உக. உ.சாமு.உக.சு.அ. (உஉ) அதி.உக.உக.—(உடு) அதி. க.) அதி.உஅ.க. எண். உய.உக. உபா.கச.அ. (உ) அதி.உக.உக. சங்.ாஉய.டு. அதி.உக.உசு. யோசு.யடு.டு.டு. (ச) ஆதி.கூ.அ.யெ. உ.சாமு. யக.உக. (டு) அதி.யெ.உஉ.

கர்மேலுக்குப்போய் நாபால் இடத்திற்கென்று, ஈ என்மாத்கினாலே வாழ்த்துதல்சொல்லி,—அவ னிடத்தில், நீர் வாழ்ந்திரும்; உமக்கும், உமது குடும்பத்தாருக்கும், உமக்குரிய யாவற்றிற்கும், எ வாழ்வு உண்டாவதாக.—ஆடுகளை மயிர்கத்திரிக்கிற வர்களும்மிடத்தில் இருக்கிறார்களென்று கேள் விப்பட்டேன்: எங்களோடிருந்த உம்முடைய மேய்ப்பரை நாங்கள் வருத்தியிருக்கவில்லை, அவர்கள் கர்மேலிலேயிருந்த காலமுழுவதிலும், அவர்கள் பொருளொன்றுங் காணாமற்போன தில்லை.—உமது வாலிபரைக்கேட்டுப்பாரும், அவர்கள் சொல்லுவார்கள். ஆதலால் இந்தவாலி பருக்கு உமதுகடாட்சங் கிடைக்கவேண்டும்: நாங்கள் சுபதினத்தில்வந்தோம்: உமது கைக்கு அகப்படுவதெதையாகிலும் உமது அடியாருக் கும், உமதுமகனாகியதாலீதுக்கும்தரும்படிவேண் டுகிறேனென்று சொல்லுங்கனென்று சொல்லி, க வாலிபரை அனுப்பினான்.—தாலீதின் வாலிபர் போய், தாலீதின் நாமத்தைக்கொண்டு நாபாலுக் கு இந்தவார்த்தைகள் யாவையுஞ்சொல்லி, பின்பு பேசாமல் நின்றார்கள்.

ஐ நாபால் தாலீதின் பணிவிடைக்காரருடன் தா வீதென்பவரை; ஈஷாயின் புத்திரரை; தங்கள் தங்கள் நாயன்மாலைவிட்டுப் பிரிந்துபோகிற வர்கள் இந்நாளில் அநேகர்.—நான் என் அப் பத்தையும், தண்ணீரையும், என் ஆடுகளுக்கு மயிர்கத்திரிக்கிறவர்களின் நிமித்தம் நான் அடிப் பித்த மிருக மாமிசத்தையும், எவ்விடத்தாரென் து எனக்குத்தெரியாத மனுஷருக்குக் கொடுப் பீடுபேனென்று.—அதினாலே தாலீதின் வாலி பர் தங்களைவழியே திரும்பிப்போய்ச்சேர்ந்து, இந்தவார்த்தைகள் யாவையும் அவனுக்குத்தெரி வித்தார்கள்.—அப்பொழுது தாலீது நீங்கள்உங்க ளுங்கள் கட்கத்தைக் கட்டிக்கொள்ளுங்கனென் றுசொல்ல, அவர்கள் தங்கள்தங்கள் கட்கங்களை அரையிற்கட்டிக்கொண்டார்கள். தாலீதும் தன் கட்கத்தைக் கட்டிக்கொண்டான்: பின்பு தாலீ துடன் ஏறக்குறைய நாணூறுபேர் புறப்பட்டுப் போக; இருதாறுபேர் தளவாளங்களைக்காக்க இ ருந்துவிட்டார்கள்.

ஐச அந்தச்சமயத்தில் வாலிபரிலொருவன் நாபா லினமனைவியாகிய அபீகயிலிடத்தில், கேள், தா வீது நம்முடைய நாயனாருக்கு வந்தனஞ்சொல் லும்படி தூதர்களை அனுப்பினான்; இவன் அவர் ஐடுகளைச்சேறினான்.—அந்தச்சனங்கள், எங்களுக்குமி கவும் உபகாரிகளாயிருந்தார்கள், நாங்கள் வெ ளிகளில் அவர்களுடன் சஞ்சரித்தளவும் எங் களை அவர்கள் வருத்தினதுமில்லை, நமதுபொரு ளில் யாதொன்று காணாமற் போனதுமில்லை.—

நாங்கள் ஆடுமேய்த்து அவர்களோடிருந்த கால யெ முழுவதும், இரவும் பகலும் எங்களுக்கு ஒருமதி லாயிருந்தார்கள்.—எங்கள் நாயனாருக்கும், அவர் யெ பரிவாரம் அனைத்திற்கும், தீமை தீர்மானிக்கப் பட்டிருக்கின்றது: ஆதலால் இப்பொழுது நீர் செய்யவேண்டியதை விசாரித்து அறிந்துகொள் ளும்; இவனுடன் ஒருவரும் பேசவுங்கடாது; இவன் ஒரு பீலியாவின் மகனென்றான்.

அப்பொழுது அபீகயில் சீக்கிரமாய் இருதாறு யெ அப்பமும், இரண்டு திருத்திராட்சரசமும், ச கைக்கப்பட்டஐந்துஆடும், ஐந்துசேர்வறுத்த தா னியமும், தாறுதிராட்சக்குலைவற்றளும், இரு தாறு அத்திப்பழ அடையும் எடுத்துக் கழுதைகளி ன்மேலேற்றி, -தன்பணிவிடைக்காரரைநோக்கி, யெ நீங்கள் முன்னேபோங்கள்; நான் பின்னேவரு கிறேனென்றான். அவன் தன்புருஷனாகிய நாபா லுக்குச் சொல்லவில்லை.—அவன் கழுதையிலே உய றி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், தா வீதும் அவன் சனங்களும் எதிர்ப்பட்டார்கள்; அவன் அவர்களுக்கு முற்பட்டான்.—தாலீது, உச அவனுக்குரியவைகளிலொன்றுங் காணாமற்போ காதபடி வலுந்தரத்தில் அவனுக்குரிய யாவற் றையும் காப்பாற்றினதுவீண்: நன்மைக்குப்பிர தியாக, அவன் எனக்குத்தீமைசெய்தான்.—நான் உஉ விடியற்காலமட்டும் அவனுடைய புருஷரிலொ ருவனையாகிலும் தப்பவிட்டேனாகில், தாலீதின் சத்துருக்களுக்குத் தேவன் அப்படியும் அதற்க திகமுஞ் செய்வாராகவென்றுமுன்னேசொல்லி யிருந்தான்.—அபீகயில்தாலீதைக்கண்டமாத்திரத் உச தில், அவன் தீவிரித்துக்கழுதையைவிட்டிறங்கி, தாலீதுக்கு முன்பாக முகங்குப்புறவியுந்துவ ணங்கி, -அவன்பாதத்தில்வியூந்து, ஆ, என் ஆண் உச டவரே, இந்தப்பாதகம் என்மேலாகட்டும்: உமது அடியான் உமது செவியிலேறப்பேசவிடும்படி வேண்டுகிறேன், உமது அடியாளின் வாக்குக ளைக்கேளும்.—என் ஆண்டவன், அந்தப்பீலியாஉடு லின் மனிதனாகிய நாபாலைச்சிந்தையில் வைக்க வேண்டாம், அவன் பெயரும் அவனுஞ்சரி: அவன் நாமமே நாபால், மூர்க்கமே அவனிடத்தன் னது: உமதடியாளாகிய நான் என்முண்டவன் அனுப்பிய வாலிபரைக் காணவில்லை.—ஆதலால் உச என் ஆண்டவனே, நீர் இரத்தஞ் சிந்தாமலும், உமதுகை உமக்காகப் பழிவாங்காமலும், யெ கோவா உம்மைத் தடைப்படுத்தினாரென்று; நித்திய யெ கோவாவையும், சீவிக்கிற உம து பிராணனையும் கொண்டு ஆணையடுகிறேன்: இப்பொழுது உமது சத்துருக்களும், என் ஆண் டவராகிய உமக்குத் தீமைசெய்கிறவர்களும் நா பாலைப்போலாவார்கள்.—உமதடியான் என் ஆண் உச

(சு) க.நாளா.உ.உ.யெ. சங்.ா.உ.உ.எ. லூக்.யெ.டு. (எ) வச.யெ.டு.உச. (அ) நிதி.அ.யெ. எஸ்த.க.யெ.க. (ஐ) நியா.க.உ.அ. சங்.எ.க.எ.அ. சங்.ா.உ.க.க.ச. (யெ) நியா.அ.ச. (யெ) அதி.க.யெ.உச. (யெ) வச.எ. (யெ) யாத்.யெ.உ.உ. யோபு.ச. யெ. (யெ) அதி.உ.யெ.எ. உபா.யெ.யெ. நியா.யெ.உ.உ. (யெ) அதி.க.உ.யெ.க. நீதி.யெ.யெ.ச. (யெ) அதி.க.உ.உ.யெ. (உச) சங்.ா.க.டு. நீதி.யெ.யெ.க. (உச) லூக்.க.யெ. அதி.க.யெ. அதி.உ.யெ.யெ.யெ. வச.க.ச. க.இரா.யெ.யெ. க.இரா. உச.உச. உ.இரா.க.அ. (உச) யோச.யெ.யெ. நியா.க.யெ. (உச) உ.இரா.உ.உ. அதி.உ.யெ.ச. வச.க.க. ரோ.யெ.யெ.க. உ.சாமு.யெ.க.உ. (உஎ) அதி.க.க.யெ.க. அதி.க.யெ.க. உ.இரா.டு.யெ.டு. வச.ச.உ. நியா.ச.யெ.

டவனுக்குக்கொண்டுவந்த காணிக்கை, என் ஆண்டவனைப்பின்பற்றுகிற வாலிபருக்குக்கொ உஅடுக்கப்படுவதாக.—என் ஆண்டவன் யெகோவாவின் யுத்தத்தை நடத்துகிறபடியால், யெகோவா என் ஆண்டவனுடைய குடும்பத்தை நிலைப்படுத்துவாரே; உமது ஆயுள்நாட்களுக்குள் உக உம்மிடத்திலே நீங்கு காணப்படவில்லை.—ஆகிலும் உம்மைத்தொடர்ந்து, உமது பிராணனை வாங்கும்படி ஒரு மனிதன் எழுந்திருக்கிறான்: உமது தேவனாகிய யெகோவா தம்மிடத்துக்கு, என் ஆண்டவனுடைய ஆத்தமத்தைச் சீவன்பொருந்திய கட்டுக்குள்ளே கட்டுவார்; அவர் உமது சத்துருக்களின் ஆத்தமங்களையோ, ௩௨ கவணில் வைத்து எறிந்துவிடுவார்.—ஆண்படியால் உமது அடியாளின் குற்றத்தை மன்னியும்: அப்பொழுது யெகோவா என் ஆண்டவனாகிய உம்மைக்குறித்துத் தாம்சொல்லிய நல்வாக்கின்படிசெய்து, உம்மை இஸரவேலருக்கு அதிக ௩௩ பதியாக நியமிக்குவகாலத்தில்,—நியாயமின்றி இரத்தஞ்சிந்தாமலும், என்னாண்டவன் தமக்காகப் பழிவாங்காமலும் விட்டது, என்னாண்டவனுக்குத் துக்கத்துக்கும், மனோவேதனைக்குங் காரணமாயிருக்கமாட்டாது: யெகோவா என் ஆண்டவனுக்கு கண்மைசெய்யும்பொழுது, உமது அடியாளையும் நினையுமென்றான்.

௩௨ பின்பு தாவீது அபீகயிலேநோக்கி, எனக்கு எதிர்ப்படும்படி உன்னை இன்றைத்தினம் அனுப்பின இஸரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்:—நீ சொல்லிய புத்தியும் ஆசீர்வதிக்கப்படுவதாக, நான் இன்றைத்தினம் இரத்தஞ்சிந்தாமலும், என் கையினால் என்னிமித்தம் பழிவாங்காமலும், என்னைத்தடைப்படுத்தின நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.—நீ விரைந்துவந்து எனக்கெதிர்ப்படாதிருந்தால், நாபாவின் புருஷரிலொருவனாகிலும் விடியற்காலத்தில் மீந்திருக்கமாட்டானென்று, உனக்குத் தீமைசெய்யாமல் தடுத்த சீவக்கிற இஸரவேலின் நித்திய தேவனாகிய யெகோவாவைக்கொண்டு ஆணையிடுகிறேனென்றான்.—பின்பு தாவீது தனக்கு அவன் கொண்டு வந்ததை அவன்கையில் வாங்கிக்கொண்டு, அவனைநோக்கி, நீ உன்வீட்டுக்குச்சுகமேபோ; கேள், நான் உன் சொல்லைக்கேட்டு, உன்னை அங்கிகரித்தேனென்றான்.

௩௩ அபீகயில் நாபாவிடத்தில் வந்தான்; அப்பொழுது அவன் இராசவிருந்துபோலத் தன் வீட்டிலே ஒரு விருந்துகொண்டாடினான்; நாபால் மிகவும் வெறித்திருந்ததினால் அவன் மனம் தன்னிலே களித்திருந்தது: ஆண்படியினாலே அவன்

விடியற்காலத்துக்குமுன் அற்பமாயினும், அதிகமாயினும், ஒன்றும் அவனுக்குத் தெரிவிக்கவில்லை.—காலையில் நாபாலுக்கு வெறிதீர்ந்தபின், இந் கூஎ தச் சகல வார்த்தைகளையும் அவனுக்குத்தெரிவிக்க, மனஞ்சோர்ந்து அவன் கல்லானான்.—ஏறக்குறையப் பத்துநாள்சென்றபின், நாபால் கூஅ சாகும்படி யெகோவா அவனை வாழித்தார். நாபால் இறந்துபோனென்று தாவீது கேள் கூக விப்பட்டபொழுது, நாபாலினால் எனக்குண்டான அவமானத்திற்குத்தக்க பிரதிபலனை அவனுக்குச்செய்து, தமதடியானைத் தீமைசெய்யாமல் தடுத்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; யெகோவா தாமே, நாபால் நினைத்த தீமையை அவன் தலையில் வருவித்தாரென்றான். பின்பு தாவீது அபீகயிலே விவாகமபண்ணும்படி அவனுடன் பேச ஆட்களையனுப்பினான்.—தாவீதின் பணிவிடைக்காரர்கர்மேலிலிருந்த அபீகயிலிடத்தில்வந்து, தாவீது உன்னைத் தனக்கு மனைவியாக ஏற்றுக்கொள்ள விரும்பி, எங்களை உன்னிடத்தில் அனுப்பினென்றுசொல்லி, அவனுடனே பேசினபொழுது,—அவன் எழுந்து சக பூமிக்குநேரேவணங்கி, கேளும், உமதடியான் என் ஆண்டவனுடைய பணிவிடைக்காரரின் பாதங்களைக்கழுவும் பணிவிடைக்காரியாகக்கடவென்றான்.—பின்பு அபீகயில் விரைந்தே சஉ முந்து, கழுதையின்மேலேறி, தன்னுடன் தன்னுடைய ஐந்துதாதிமார்கள் தன்பின்வர, தாவீதின் துதருக்குப்பின்னாகப்போய், அவனுக்கு மனைவியானான்.—யெஸ்ரியேலூரானாகிய அகிலோவா சக மையுந் தாவீது விவாகமபண்ணினான்; அவ்விருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள்.—ஷவுல் சச தன்புத்திரியும் தாவீதின் மனைவியுமாகிய மீகாளைக் கலீமுரானாகிய லாய்ஷின் புத்திரனை பஸ்தியேலுக்கு விவாகஞ் செய்துகொடுத்திருந்தான்.

உச. அதிகாரம்.

௧. ஷவுல் அகிலா மேட்டிற்குத் தாவீதைத்தொடர்தல்: ௫. தாவீது அவனைக்கொல்லாமல் அவன் கூட்டியையும் பாத்திரத்தையும் எடுத்தல்: ௨௩. தாவீது அப்பனரைக்கண்டித்தல்: ௨௪. ஷவுல் தாவீதுடன் சம்பாஷித்தல்.

பின்பு சீப்பூரார் கிபியாவிலே ஷவுலிடத்தில் வந்து, தாவீது யெஜீமோனுக்கு முன் புறத்திலுள்ள அகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கவில்லையா வென்றார்கள்.—அதனால் சீப்வனத்திலே தாவீதைத்தேடிப்படி ஷவுல் எழுந்து, இஸரவேலருக்குள்ளே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேருடன் வனத்துக்குப் புறப்பட்டுப்போனான்.—ஷவுல், வழியில் யெஜீமோனுக்கு முன்புறத்திலுள்ள அகிலாமேட்டிலே

(௨௩) உசாமு.எ.யெ.௩௭. க.இரா.௧.௫. க.நானா.யெ.யெ.௨௫. அதி.யெ.யெ. அதி.௨௪.யெ. (௨௬) எரே.யெ.யெ. (௩௨) ஆதி.௨௪.௨௭. யாத்.யெ.யெ. சவ்.சக.யெ. சவ்.எ.௨.யெ. லூக்.௧.௬௩. (௩௩) வச.௨௪. (௩௪) வச.௨௪. வச.௨௨. (௩௫) அதி.௨.யெ.௪௨. உசாமு.யெ.௧. உ.இரா.௫.யெ. லூக்.௭.௫. லூக்.௩.௪௩. ஆதி.யெ.௨௧. (௩௬) உசாமு.யெ.௨௩. (௩௭) வச.௩௨. நீதி.௨.௨.௨௩. வச.௨௪.௩௪. க.இரா.௨.௪௪. சவ்.எ.யெ. (௪௧) ருத்.௨.யெ.யெ. நீதி.யெ.௩௩. (௪௨) வச.௨௭. (௪௩) யோச.யெ.௫.௫. அதி.௨.௭.௩. அதி.௩.யெ.௫. (௪௪) உசாமு.௩.யெ.௨. உசாமு.௩.யெ.௫. வச.யெ.யெ. (௨௪. அதி.௧.) அதி.௨௩.யெ. சவ்.௫.௪.

னவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்றகப்பலனளிப்பார்: இன்றைக்கு யெகோவா உம்மை என்கையில் ஒப்பித்தும், யெகோவாவினால் அபிவேசம் பெற்றவர்தமேல் நான் என்கையை நீட்டெய்வில்லை.—உமது பிராணன் இன்றைத்தினம் என் கண்ணுக்கு அருமையாயிருந்ததுபோலவே, என் பிராணனும் யெகோவாவின் கண்ணுக்கு அருமையாயிருப்பதாக; அவரே சகல உபத்திரவங்களினின்றும் என்னை விடுவிப்பாராக உடுவென்றான்.—ஆவுல் தாவீதைநோக்கி, என்மகனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக: நீ மகத்துவமானவைகளைச் செய்வாய், அவைகள் உனக்குச் சித்தியாகுமென்றான். பின்பு தாவீதன் வழியேசெல்ல, ஷவுலும் தன் இடத்திற்குத்திரும்பிவிட்டான்.

௨௭. அதிகாரம்.

௧. தாவீதபெலிஸ்தியதேசத்திற்குச் செல்லல்: ௫. சிக்குலாக்கரத்தில் வசித்தல்: ௭. தாவீது அந்நியதேசங்களைச் சருவிக்கொள்ளல்.

பின்பு தாவீது நான் ஷவுலின் கையினால் ஒரு நாள் மடிந்துபோவேன்: நான் பெலிஸ்தியரின் தேசத்துக்கு, தப்பித்துக்கொள்வதிலும் நலம் வேறில்லை; அப்பொழுது ஷவுல் இஸரவேலின் எல்லையெங்கும் இன்னும் என்னை தேடத்துணியமாட்டான்: அதனால் நான் அவன் கைக்குத்தப்பித்துக்கொள்ளலாமென்று தன்மனதிலே சிந்தித்தான்.—

௨. பின்பு தாவீது எழுந்து, தன் ஐயிருந்த அறுதூறு பேரோடும் காத்தின் இராசாவும், மாகோகின்புத்திரனுமாகிய ஆகிஷிடத்தில்போய்ச்சேர்ந்தான்.—

௩. யெஸீரியேலுரானாகிய அகிலோவாம், நாபாவின் மனைவியும் கர்மேல் ஊராளுமாகிய அபீசயில், என்னுள் தன்மனைவியர் இருவரோடு தாவீதும், அவரவர் குடும்பத்தாரோடு அவன் சனங்களும், காத்திலே ஆகிஷினுடன் தங்கினார்கள்.—தாவீது காத்துக்குத் தப்பியோடிவிட்டானென்று ஷவுலக்குத்தெரிவிக்கப்பட்டது: அவன் அப்பால் அவனைத்தேடவில்லை.

௫. பின்பு தாவீது ஆகிஷைநோக்கி, உமதுகடாட்சம் எனக்குக் கிடைத்ததேயாகில், நான் வாசம் பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலொன்றில் எனக்கிடந்தாரும்: உமது அடியான் இராசதானியில் உம்முடனே எப்படிவாசம்பண்ணலாமென்றான்.—

௬. அதனால் ஆகிஷ் அந்நாளிலே சிக்குலாக்கை அவனுக்குக்கொடுத்தான்: அதினியித்தம் சிக்குலாக்கின் ஊரைக்கும் யூதாவின் இராசாக்களுக்குரித்தாயிருக்கின்றது.—

௭. பெலிஸ்தியரின் தேசத்திலே தாவீது வசித்தகாலம் ஒருவருஷமும் நாலுமாதமும்.

௮. அக்காலத்திலே தாவீதும் அவன் சனங்களும் புறப்பட்டுப்போய், கிஹியாரையும், கெஸரியாரையும், அமலேக்கியரையுஞ்சருவிக்கொண்டார்

கள்: அவர்கள் பூருவகாலத்தில் ஐீரின்வழிநொடங்கி எகிப்துதேசம்வரைக்குமுள்ள தேசத்தில் வசித்திருந்தார்கள்.—தாவீது ஸ்திரிபுருஷரை உயிரோடேவையாமல் தேசத்தை அடித்து, ஆடுமாடுகளையும், கழுதைகளையும், ஒட்டகங்களையும், வஸ்திரங்களையும் கொள்ளையிட்டுக்கொண்டு, ஆகிஷ் இடத்தில் திரும்பிவந்தான்.—அப்பொழுது ஆகிஷ் இன்றைத்தினம் நீங்கள் எத்திசையைச் சருவிச்சென்றீர்களென்று கேட்ட; தாவீது, யூதாவின் தென்திசையையும், இரகமேலரின் தென்திசையையும், கேனியரின் தென்திசையையுமென்றான்.—தாவீது இன்ன இன்ன பிரகாரஞ்செய்தானென்றும், அவன் பெலிஸ்தியரின் தேசத்தில் வசித்திருக்குங்காலமுமுதாம் இவ்வண்ணஞ்செய்வானென்றுஞ் சொல்லுவார்களென்று; காத்துக்குவரும்படி தாவீது ஸ்திரிபுருஷர் ஒருவரையும் மீர்த்திருக்கவிடவில்லை.—ஆகிஷ்தாவீதைநம்பி, அவன் இஸரவேலராகியதன்சனங்கள் தன்னைவெறுக்கும்படி செய்தான்; அதினால்வன் மீத்தமும் எனக்கு அடிமையாவானென்றான்.

௨௮. அதிகாரம்.

௧. ஆகிஷ் தாவீதை விசுவாசித்தல்: ௩. சாமுவேல் மரித்தபின் ஷவுல் சருனிகளையும் பேயவித்தைக்காரரைப்பும் தூரப்படுத்தல்: ௭. ஷவுல் பெலிஸ்தியரைப்புறறிக்கொள்ளல்: ௭. ஷவுல் பேயவித்தைக்காரியிடத்திற்குப்போய்ச் சாமுவேலை உயிர்த்தெழும்பும்படி செய்யக் கட்டினாயிடல்: ௧௫. சாமுவேல் ஷவுலிடத்தில் வாக்குச்சொல்லல்: ௨௩. அந்தவாக்கினால் ஷவுல் கலங்கல்.

அக்காலத்தில் இஸரவேலரை எதிர்த்துயுத்தஞ்செய்யும்படி பெலிஸ்தியர் தங்கள் சேனைகளைக் கூட்டிக்கொண்டார்கள். அப்பொழுது ஆகிஷ் தாவீதைநோக்கி, நீயும் உன்சனங்களும் யுத்தம்பண்ணும்படிவரவேண்டும், நிச்சயமாய் அறிந்துகொள்ளென்று சொல்லல்;—தாவீது ஆகிஷைநோக்கி, உமதுடியான் என்னசெய்வானென்று நிச்சயமாய் அறிந்துகொள்வீரென்றான். அதனால் ஆகிஷ் தாவீதைநோக்கி, என்நலையை மீத்தமுங்காக்கும்படி உன்னை ஏற்படுத்துகிறேனென்றான்.

இதற்குமுன்னே சாமுவேல் மரித்து விட்டான்; இஸரவேலர் சமஸ்தரும் அவனியித்தந்துக்கங்கொண்டாடி, ராமாவென்னும் அவன்சயநகரத்தில் அவனை அடக்கம்பண்ணினார்கள். ஷவுலோ பேய்வித்தைக்காரரையும், மாந்திரிகரையும், தேசத்தினின்றும் அகற்றிவிட்டான்.—பெலிஸ்தியர்கூடிவந்து, ஐீனேமியிலே பானயமிறங்கினார்கள்: ஷவுல் இஸரவேலர் சமஸ்தரையும் கூடிவரச்செய்தான், அவர்கள்கில்போவாவிலே பானயமிறங்கினார்கள்.—ஷவுல்பெலிஸ்தியரின் சேனையைக்கண்டபொழுது, பயந்து மிகவும்

(௨௫) ஆதி.௩௨.௨௮.—(௨௭. ஆதி. ௨.) அதி.௨௫.௩௩. ஆதி.௨௬.௩. (௩) ஆதி.௨௫.௩௩. (௪) யோசு.௩௫.௩௩. யோசு. ௩௩.௫. (௭) ஆதி.௨௬.௩. (௮) யோசு.௩௩.௨. யோசு.௩௩.௩. நியா.௧.௨௬. யாத்.௩௭.௩௫. ஆதி.௩௫.௭.௮. ஆதி.௨௫. ௩௮. (௯) க.நாளா.௨.௬.௨௫. நியா.௧.௩௬.—(௨௮. ஆதி. ௧.) அதி.௨௬.௧. (௩) அதி.௨௫.௧. வசு.௩. யாத்.௨௨.௩௮. லேவி.௩௩.௩௬. உபா.௩௮.௩.௩. (௪) யோசு.௩௩.௩. ௨. இரா.௪.௮. அதி.௩௬.௧. (௫) யோபு.௩௮.௩.௩.

க மனம்பதறினான்.—ஷவுல் யெகோவாவின் டத்தில்துசாவியன்பொழுது, யெகோவாசொப்பனத்தினாலாயினும், உயிரியினாலாயினும், தீர்க்கதரிசிகளினாலாயினும், அவனுக்குத்தரங்கொடுக்கவில்லை.

எ அதனால் ஷவுல் தன் பணிவிடைக்காரரை நோக்கி, நீங்கள் பேய்வித்தைக்காரியாகிய ஒருஸ்திரியைத்தேடுங்கள், நான் அவளிடத்தில்போய், உசாவுவேனென்று சொல்ல; அவன் பணிவிடைக்காரர், கேளும், பேய்வித்தைக்காரி ஒருத்தி ஐத்தோரில் இருக்கிறாள் என்றுரைக்கள்.—ஷவுல், வேஷம்மாறி வேறுவஸ்திரந்தரித்து, தன்னுடன் இரண்டேபரைக்கூட்டிக்கொண்டு இரவில் அந்த ஸ்திரியிடத்தில்தவந்து, நான் உன்னிடத்தில் குறிக்கிறவனை எழுப்பும்படி உன்னை வேண்டுகிறேனென்றுரை.—அதற்கு ஸ்திரி அவனைநோக்கி, பேய்வித்தைக்காரரையும், மாந்திரிகரையும், ஷவுல் தேசத்தினின்றும் தூரத்திலிட்டார், அது உமக்குத்தெரியும்: என்னைக்கொன்று போடும்படி என்பிராணனுக்குங்கண்ணிவைக்கிறீராவென்றான்.—அதினால் ஷவுல் அவனைநோக்கி, யெகோவா நித்தியராணல், இந்தக்காரியத்தின் மூலமாக உனக்கு யாதொரு ஆபத்தும் நேரிடா தென்றுசொல்லி, யெகோவா வைக்கொண்டுக ஆணையிட்டிக்கொடுத்தான்.—அப்பொழுது அந்த ஸ்திரி உமக்காக நான் ஆரையெழுப்பவேண்டுமென்றுகேட்க; இவன், எனக்காகச் சாமுவேல் உமக்கு எழுப்பவேண்டுமென்றான்.—அந்த ஸ்திரி சாமுவேலைக் கண்டமாத்நிரத்தில், உரத்தசத்தத்தோடே கூப்பிட்டி, ஷவுலேநோக்கி, நீரே ஷவுல்: நீர் என்னைவருசித்ததென்னவென்றான்.—

ஈ இராசா அவனைநோக்கி, நீயப்படாதே: என்ன கண்டாய் என்றுசொல்ல; ஸ்திரி ஷவுலேநோக்கி, தேவர்கள் பூமியினின்றும் எழுந்தவருகிறதைக் கண்டேனென்றான்.—அவன் அவனை நோக்கி, அவனுடைய ரூபமென்னவென்றுகேட்க; அவன் முதிர்ந்தவயதுள்ள ஒருமனுஷன் எழுந்தவருகிறான்; அவன்மேலே அங்கியைத்தரித்திருக்கிறான் என்றான். அதினால் அவன் சாமுவேலென்று ஷவுல் அறிந்து, பூயிக்குநேரேவணங்கினான்.

ஊ பின்பு சாமுவேல் ஷவுலேநோக்கி, நீ என்னை எழுப்பிச்சஞ்சலப்படுத்தினதென்னவென்றுகேட்க; ஷவுல் உத்தரமாய், பெலிஸ்தியர் எனக்குவி ரோதமாக யுத்தஞ்செய்கிறார்கள்; தேவன் என்னை விட்டெயில்கினார்; தீர்க்கதரிசிகளினாலாயினும், சொப்பனங்களினாலாயினும், அவர் எனக்கு உத்தரந்தரவில்லை; ஆதலால் நான் மிகவும்வியாசுலப்படுகிறேன்: இனி நான் செய்யவேண்டிய தின்னதென்றுதெரிவிக்கும்படி உம்மை அழைப்பித்தேனென்றான்.—அதற்குச் சாமுவேல், யெ

கோவா உம்மை விட்டெயில்கி உமக்குச் சத்தருவாய் விட்டாரென்று கண்டும், என்னிடத்திற்கேட்கிறதென்ன.—யெகோவா என்னைக்கொண்டெசொல்லிய பிரகாரம் செய்துமுடித்து, உமது கையினின்றும் இராச்சியத்தைப் பறித்து, உமது அயலானாகிய தாலீதுக்குக் கொடுத்து விட்டாரே.—நீர் யெகோவாவின் வாக்குக்கையடிமைந்துநடந்து, அமலேக்கியரின்மேல் அவருடைய உக்கிரகோபத்தைச் சித்தியாக்கும்படி செய்யாமல்விட்டதின்மீயித்தம், இன்றைத்தினம் யெகோவா இந்தக்காரியத்தை உமக்குச்செய்தார்.—அன்றியும் யெகோவா உம்முன்புக இலரவேலரைப் பெலிஸ்தியர்கையில் ஒப்பிப்பார்: நானே நீரும் உமது புத்திரரும் என்னோடிருப்பீர்கள்: யெகோவா இலரவேல் சேனையைப் பெலிஸ்தியர்கையில் ஒப்பிப்பாரென்றான்.—அ உயிதனால் ஷவுல் அந்நேரமே தரையில் தண்டமாய் விழுந்தான், அவன் சாமுவேலின் வாக்குகளைக் கேட்டுமிகவும் பயந்துவிட்டான்: அன்று பகல் இராமுழுவதும் போசனம் பண்ணாததினால் அவன் பெலிஸ்தியருந்தான்.

பின்பு அந்த ஸ்திரி ஷவுலிடத்தில்தவந்து, உக அவன்மிகவும் வியாசுலப்படுகிறதைக்கண்டு, அவனைநோக்கி, கேளும், உமதடியான் உமதுசொற்கேட்டு, என்பிராணனை என் கையிலேவைத்து, நீர் என்னுடன் சொல்லிய வாக்குகளுக்கமைந்து செய்தேன்.—இப்பொழுது நீரும் உமதடியான் உசொல்கேட்கும்படி உம்மை வேண்டுகிறேன்; நான் உமக்குமுன்பாகக் கொஞ்சம் போசனம் வைக்கிறேன், நீர் வழிப்பட்டுப்போகிறபொழுது பெலிக்கொண்டிருக்கும்படி, போசனம் பண்ணுவீராகவென்றுசொல்ல,—அவன், நான் புகிக்க உமமாட்டேனென்றுமுறுத்தான்: பின்பு ஸ்திரியுடன் பணிவிடைக்காரரும் அவனைவருந்திக்கேட்டபடியினால், அவன் அவர்கள் சொற்கேட்டுத்தரையைவிட்டெழுந்து, கட்டிலின்மேலிருந்தான்.—அப்பொழுது அந்த ஸ்திரி வீட்டிலேதன்னிடத்தில்தவந்து, நின்ற ஒருகொழுத்தகன்றைவிரைவில் அடித்து, மாஎடுத்துப்பிசைந்து, புளிப்பில்லாத அப்பஞ்சுட்டு, ஷவுலுக்கும் அவன்பணிவிடைக்காரருக்கும் முன்பாகக்கொண்டுவந்துவைக்க, அவர்கள் புகித்தார்கள்: பின்பு அவர்கள் அன்றிரவிலெழுந்துமுற்பட்டுப்போனார்கள்.

உக. அதிகாரம்.

க. தாலீது யுத்தத்துக்குப்போதல்: க. பெலிஸ்தியரின் நரபதிகளுக்குப் பிரியவீண்மாதல்: ஈ. ஆகிஷ் தாலீதைப்போற்றியனுப்பிவிடல்.

அந்தச்சமயத்தில் பெலிஸ்தியர் தங்கள் சமஸ்த சேனைகளையும் அப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள். இலரவேலரோ யெஸரியேலிலுள்ள ஒரு

(ச) அதி.யச.கௌ. நீதி.க.உஅ. புல.உ.க. எண்.யஉ.ச. யாத்.உஅ.கய. எண்.உஎ.உக. உபா.கக.அ. (அ) உபா.யஅ. யக. க.நாளா.ய.யக. ஏசா.அ.யக. (க) வச.க. (யக) யாத்.உஉ.உஅ. (யச) அதி.யக.உஎ. உ.இரா.உ.அ.யக. (யக) நீதி.க.யக.யஉ.யக. நீதி.யச.யச. அதி.யஅ.யஉ. வச.க. (யஎ) நீதி.யச.ச. அதி.யக.உஅ. (யஅ) அதி.யக.க. க.இரா. உ.ய.சஉ. க.நாளா.ய.யக. எரே.ச.அ.ய. (உக) நியா.யஉ.க. அதி.யக.க. யோப.யக.யச.—(உக. அதி. க.) அதி. உஅ.க. அதி.ச.க.

ஊற்றின் சமீபத்தில் பாளையமிறங்கினார்கள்.—
 ௨ அப்பொழுது பெலஸ்தியரின் அதிபதிகள் தூறு
 பேரோடும், ஆயிரவரோடும் சென்றார்கள்: தா
 வீதம் அவன் சனங்களும் ஆகிஷோடே சேனை
 ௩ களுக்கும் பின் அணியிலே சென்றார்கள்.—அதி
 னால் பெலஸ்தியரின் அதிபதிகள் இந்த எபிரே
 யர் என்னத்திற்கென்று கேட்க, ஆகிஷு பெலஸ்
 தியரின் அதிபதிகளோடுகி, இவன் இலரவே
 லின் இராசனான ஷவுவின் தாசனாகிய தாவீதல்
 லவா; இவன் என்னோடே அநேகநாட்களும்
 வருஷங்களும் இருக்கிறான், இவன் என்னிடத்
 தில் சேர்ந்தநான் முதல் இந்நாள்மட்டும், நான் இ
 ௪ வனிலொருகுற்றமுங்காணவில்லையென்றான்.—
 அதினால் பெலஸ்தியரின் அதிபதிகள் அவன்
 மேற்கோப்புகொண்டார்கள்; அன்றியும் பெலி
 ஸ்தியரின் அதிபதிகள் அவனை நோக்கி, இவன்
 ௫ கீர் ஏற்படுத்திய தன்னிடத்துக்குத்திரும்பிப்போ
 கும்படி அனுப்பிவிடும், நம்முடன் யுத்தத்துக்
 கு வரவிடாதிரும், யுத்தத்தில் இவன் எங்களுக்கு
 குச்சத்துருவாய்விடுவான்: இந்த மனிதருடைய
 தலைகளினாலேயன்றி, வேறெவ்விதத்தினால் தன்
 ௬ ஆண்டவனுடன் தன்னை ஒப்புரவாக்கிக்கொள்
 வான்.—ஷவுவல் ஆயிரவரையும் தாவீது பதிலையி
 ரவரையும் கொண்டுபோட்டார்களென்று, இந்
 ௭ தத் தாவீதைக்குறித்தல்லவா ஒருவரோடொரு
 வர் பாபடி ஆடினார்கள் என்றார்கள்.
 ௮ அப்பொழுது ஆகிஷு தாவீதை வரவழைத்து,
 அவனை நோக்கி, கீர் என்னிடத்தில் வந்தநான்
 முதல் இந்நாள்வரைக்கும் உம்மிடத்தில் காணொ
 ௯ ரு தீமையுங்கண்டதில்லை, கீர் நேர்மையாய் நடந்
 தீர்: சேனையின்மத்தியில் கீர், என்னுடன் போக்
 குவரவுசெய்வது என் பார்வைக்கு நலமென்று
 ௧௦ யெகோவா வைக்கொண்டு நிச்சயமாய்ச்சொ
 ல்லுகிறேன்; ஆயினும் அதிபதிகள் உம்மேற் பிரி
 ௧௧ யப்படவில்லை.—ஆதலால் கீர் பெலஸ்தியரின்
 அதிபதிகளைப்பிரியவீன்படுத்தாமல், திரும்பிப்
 ௧௨ போய்விடுமென்றான்.—அதற்குத் தாவீது ஆகி
 ஷோடுகி, ஆண்டவனாகிய இராசாவின் சத்
 ௧௩ துருக்களுக்கு விரோதமாய் யுத்தசெய்யவராம
 லிருப்பதற்கு நான் என்னசெய்தேன்; நான் உம்
 ௧௪ மைச்சேர்ந்தநான்முதற்கொண்டு இந்நாள்வரைக்
 கும் உமதடியானில் என்னகண்டீர் என்றான்.—
 ௧௫ அதற்கு உத்தரமாக ஆகிஷு தாவீதை நோக்கி, கீர்
 ஒரு தேவதூதனைப்போல என்பார்வைக்குப் பிரி
 ௧௬ யமுள்ளவராயிருக்கிறீர், அது தெரியும். ஆயி
 னும் இவன் எங்களுடன் யுத்தத்துக்கு வரவேண்
 ௧௭ டாமென்று பெலஸ்தியரின் அதிபதிகள் சொல்
 ௧௮ லுகிறார்கள்.—ஆதலால் கீர் நானே உம்முடன் வந்
 ௧௯ திருக்கிற நாயனருடைய பணிவிடைக்காரரோ
 ௨௦ டும் எழுந்து, அதிகாலையில் வெள்ளெனப் புறப்

பட்டுப்போமென்றான்.—அப்படியே தாவீதும், யெ
 அவன் சனங்களும், பெலஸ்தியருடைய தேசத்
 துக்குத் திரும்பிப்போகும்படி அதிகாலையிலே
 முந்து புறப்பட்டார்கள். பெலஸ்தியர் யெஸரி
 யேலுக்குப்புறப்பட்டிப்போனார்கள்.

௩௩. அதிகாரம்.

௧. அமலேக்கியர் சிக்கலாக்கைக்கொள்ளியிடல்:
 ௨. அதைப்பற்றித்தாவீதும் அவன் சனங்களும்
 துக்கித்தல்: ௩. அமலேக்கியரைத்தொடர்தல்.
 ௪. செய்தியைப்பெறல்: ௫. அவர்களைக்கொலை
 செய்து, கொள்ளிப்பொருளை மீட்டல்: ௬. கொள்ளிப்பொருளைப்பங்கிடுமுறைமையை
 நியமித்தல்: ௭. தாவீது தன் பெந்துசனங்களிடம்
 ௮ கொள்ளிப்பொருளை அனுப்பல்.

தாவீதும், அவன் சனங்களும் மூன்றாந்நினைத் ௧
 தில் சிக்கலாக்கில் வந்துசேர்ந்தார்கள், அதற்கு ௨
 முன் அமலேக்கியர் தென்றிசையையும் சிக்கலாக் ௩
 கையும் சருவி, சிக்கலாக்கை நகரத்தை அடித்து, அக் ௪
 கினியினாலே தகனித்து, அந்நிலை என்னுடையகளைச் ௫
 சிறைப்படுத்தி, சிறியோர் பெரியோர் ஒருவரை ௬
 யுக்கொண்டுபோடாமல் பிடித்துக்கொண்டு, தங் ௭
 கள்வழியே போய்விட்டார்கள்.—தாவீதும் அ ௮
 வன் சனங்களும் நகரத்திற்கு வந்தபொழுது, அ ௯
 து அக்கினியினாலே தகனிக்கப்பட்டிருந்தது; ௧௦
 அவர்கள் மனைவியரும், புத்திர புத்திரிகளும், சி ௧
 ௧றைப்பட்டிப்போய்விட்டார்கள்.

அப்பொழுது தாவீதும், அவனோடுகூடிய ச ௧
 னங்களும், தங்களுக்கு அழப்பெலனில்லாமற் ௨
 போகும்வரைக்கும் குரவிட்டழகார்கள்.—யெ ௩
 லரியேலுராசனாகிய அகிலோவாம், கர்மேல் ௪
 ராளும் நாபாலின் மனைவியுமாகிய அபீகயில் ௫
 என்னுந் தாவீதின் மனைவியர் இருவரும் சிறைப் ௬
 பட்டுப்போய்விட்டார்கள்.—அன்றியும் சமஸ்த ௭
 சனங்களும் தங்கள் தங்கள் புத்திரிகளினிமித்தம் ௮
 துக்கப்பட்டதினால், தாவீதைக்கல்லெறியவேண் ௯
 டிமென்றுபேசிக்கொண்டார்கள், அதனால் தாவீ ௧௦
 து மிகவும்வியாசுப்பட்டான்: ஆயினும் அவன் ௧௧
 தன் தேவனாகிய யெகோவாவைச்சேர்ந்து, ௧௨
 தன்னைத் திடமாக்கிக்கொண்டான்.—பின்பு தா ௧௩
 ௧௪ வீது அமலேக்கின் புத்திரனாகிய அப்பயாதாரென்
 னும் ஆசாரியனைநோக்கி, எபோத்தை இங்கே ௧௫
 கொண்டுவருமென்று சொல்ல, அப்பயாதார் எ ௧௬
 போத்தைத் தாவீதிடத்திற் கொண்டுவந்தான்.— ௧௭
 அப்பொழுது தாவீது நான் இந்தச் சேனைத்தண் ௧௮
 ௧௯ டைத் தொடர்வேனா; இவர்களைப்பிடித்து விடு
 ௨௦ வேனாவென்று யெகோவாவினிடத்தில் உசா
 ௨௧ வ, அவர் அவனுக்குத்தரமாய், கீர் நிச்சயமாய் அ
 ௨௨ வர்களைப்பிடித்து, சகலத்தையும் மீட்டுக்கொள்
 ௨௩ னுவாயென்றார்.

பின்பு தாவீதும், அவனோடுகூடிய அறுதூறு ச ௧

(௨) அதி.௨௮.௧.௨. (௩) அதி.௨௭.௭. தானி.௧.௩. (௪) க.நாளா.யெ.யெ.க. அதி.யெ.௨.௧. (௫) அதி.யெ.௭. அதி.
 ௨.௧.௧. (௬) உ.சாமு.௩.௨. இரா.யெ.௨.௭. வ.ச.௩. (௭) உ.சாமு.யெ.யெ.௨. உ.சாமு.யெ.௨.௭. வ.ச.௪. (௮) உ.சாமு.௪.௪.—(௩). அதி. ௧. அதி.யெ.௭. அதி.௨.௭.௮. (௯) அதி.௨.௩.௨.௪.௩. உ.சாமு.௨.௨. (௧௦) யாத்.யெ.௪.
 நியா.யெ.௨.௩. அதி.௧.௩. உ.சாமு.யெ.௮. உ.இரா.௪.௨.௭. சங்.௪.௨.௩. சங்.௩.௧.௪.௩.௧. அப.௩.௩.யெ.யெ.௮. (௧௧)
 அதி.௨.௩.௧.௩. (௧௨) அதி.௨.௩.௨.௪.

னங்களும் புறப்பட்டுப்போய், பிசோரென்னும் ஆற்றங்கரையிற் சேர்ந்தபொழுது, அவர்களிற் சிலர் நின்றுவிட்டார்கள்.—இருநூறுபேர் பிசோரென்னும் ஆற்றைக்கடக்கக்கூடாமல் இளைத்துப் போனதினால் அங்கேநின்றுவிட்டார்கள்: தாவீதும் மற்ற நானூறுபேரும் தொடர்ந்துபோனார்கள்.—அவர்கள் வயல்வெளியில் எகிப்தியன் ஒருவனைக்கண்டு, அவனைத் தாவீதின்மீட்டத்தில் கூட்டிக்கொண்டுவந்துவிட்டுப் போசனங்கொடுக்க, அவன்புகித்தான்; சலபானமும்பண்ணு உடவித்தார்கள்.—அத்திப்பழ அடைத்துண்டையும், இரண்டு திராட்சப்பழக்குலை வற்றலையும், அவனுக்குக்கொடுத்தார்கள்: அதை அவன்புகித்தபின், மற்ருேற்சாகம்பெற்றான்: அவன்மூன்றுநாள் இரவும்கூடும் பகலும்போசனபானம் பண்ணவில்லை.—தாவீது அவனைநோக்கி, நீ ஆரிடத்திலிருக்கிறாய்; நீ எங்கிருந்து வந்தாயென்று கேட்க, அவன் நான் அமலேக்கியன், ஒருவனுடைய பணிவிடைகாரன், எகிப்தியவாலிபன்; நான் முந்தையநாள் வருத்தமானபொழுது என்ருயனார் என்னைக்கையெய்யும், யூதாவின் எல்லையையும், காலேபின் தென்றிசையையும் சருவிப்போய், அக்கினியினாலே சிவலாக்கைத் தகனித்து விட்டோமென்று உருளான்.—தாவீது அவனைநோக்கி, நீ என்னை அந்தச் சேனைத்தண்டினிடத்தில் கொண்டபோய் விட்டகூடுமாவென்று கேட்க; நீர் என்னைக் கொன்றுபோடவுமாட்டேன், என்ருயனாரை யிலென்னை ஒப்புவித்து விடவுமாட்டேனென்று தேவனைக்கொண்டு ஆணையிட்டித் தாரும், நான் அந்தச்சேனைத்தண்டினிடத்தில் உம்மைக் கொண்டபோய் விடுவேனென்றுன்.

உக இவன் அவனைக்கொண்டுபோய் விட்டபொழுது, அவர்கள் பெலிஸ்தியரின் தேசத்தினின்றும், யூதாதேசத்தினின்றும் தாங்கள் வெகு கொள்ளையிட்டினிமித்தம், தரையெங்குப் பரந்து போசனபானம்பண்ணி, நடனஞ் செய்து கொண்டுமிருக்கக்கண்டான்.—தாவீது சாயங்காலந்தொடங்கி, மறுநாட் சாயங்காலவரைக்கும் அவர்களை அடித்தான்: நானூறுவாலிபர் ஒட்டகத்திலேறிக்கொண்டு தப்பிவிட்டார்கள், மற்ற உயிர் ஒருவருந் தப்பவில்லை.—அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையுந் தாவீது மீட்டுக்கொண்டான்: அன்றியுந் தன் மனைவியரிருவரையுந் தாவீது தப்பிவித்துக்கொண்டான்.—அவர்கள் கொள்ளையிட்டிக்கொண்டுபோன எல்லாப்பொருள்களிலும் புத்திரிலும், புத்திரிகளிலும், சிறியதாயினும் பெரியதாயினும் ஒன்றுந் குறையவிடாமல், தாவீது எல்லாவற்றையும் உடமீட்டுக்கொண்டான்.—தாவீது தனக்காகப்பிடித்த

துக்கொண்ட ஆடுமாடுகளைல்லாவற்றையும், மற்ற மிருகங்களுக்கு முன்னாக ஒட்டி, இது தாவீது கொள்ளையாடினதென்றார்கள்.

பின்பு தாவீதைப் பின்பு செல்லக்கூடாமல் இளைத்துப்போனதினால் பிசோர் ஆற்றங்கரையிலே தங்கும்படிவிட்ட அவ்விருநூறுபேரிடத்தில் தாவீதுவர, அவர்கள் தாவீதையும் அவனோடு கூடிய சனங்களையும் எதிர்கொண்டுபோனார்கள்; தாவீது சனங்களுக்குச் சமீபத்தில்வந்து, அவர்கள் சகச்செய்தியை விசாரித்தான்.—அப்பொழுது தாவீது உடன்போனவர்களுக்குள்ளே பீலியாவின்மக்களாகிய துவூடர் அனைவரும், இவர்கள் எங்களுடன்வராதபடியினாலே நாம்மீட்டுக்கொண்ட கொள்ளைப்பொருள்களிலொன்றும் இவர்களுக்குக்கொடுக்கமாட்டோம், இவர்கள் தங்கள் தங்கள் மனைவியரையும் பிள்ளைகளையுமாத்திரம்கூட்டிக்கொண்டு போகட்டுமென்றார்கள்.—அதினாலே தாவீது என் சகோதரரே, நமக்கு விரோதமாய் வந்தசேனைகளை நம்முடையகையில் ஒப்பித்து, நம்மையிரட்சித்தயெகோவா நமக்குத் தந்ததை, நீங்கள் இப்படிச்செய்யவேண்டாம்.—இக்காரியத்தில் உங்கள் சொற்கேட்கிறவனார்; உயுத்தத்துக்குப்போனவர்களின் பங்குபோலவே, பொருளோடிருந்தவர்களுடைய பங்குமிருக்கவேண்டும்: அவர்கள் சமபாகம் பெறவேண்டுமென்றுன்.—அன்றியும் இஸரவேலர் சிமித்தம் உரு அந்நாளில் அந்த விதியையும் ஏற்படுத்தினான். அது இந்நாள்வரைக்கும் நடந்துவருகின்றது.

பின்பு தாவீது சிவலாக்கைச்சேர்ந்தபொழுது, உக தன்சினேகிதராகிய யூதாவின் முதியோருக்கும், பெத்தேவிலும், தேஷேன், ராமொத்திலும், யத் உளதீரிலும், அரோவேரிலும், சிப்மோத்திலும், எஷ் உயிதிமோவாலிலும், ராகாவிலும், இரகமேலரின் உக நகரங்களிலும், கேனியரின் நகரங்களிலும், ஒர்மாவிலும், கோருஷானிலும், அதாக்கிலும், எப்ரோனிலும், தானும் தன் சனங்களும்போகக் குவரவுசெய்துவரும் எந்த ஸ்தானங்களிலுமுள்ளவர்களுக்கும், யெகோவாவின் சத்துருக்களிடத்திற்கொள்ளையிட்டபொருளில் இது உங்களுக்குவெகுமானம் பாருங்கென்று சொல்லி, கொள்ளைப்பொருளில் கொஞ்சங்கொஞ்சமனுப்பினான்.

நக. அதிகாரம்.

க. ஷவுலும் அவன்புத்திரர் இருவரும் மரித்தல்: எ. இஸரவேலர்விட்ட நகரங்களைப்பெலிஸ்தியர் அரசாள்: டி. ஷவுலுடைய பிரேதத்தையும் அவன்புத்திரருடைய பிரேதத்தையும் அவமானஞ்செய்தல்: உக. யாபேஷின்சனங்கள் அந்தப்பிரேதங்களையெடுத்து அடக்கம்பண்ணல். பெலிஸ்தியர் இஸரவேலரை எதிர்த்து யுத்தம் க

(ய) வச.உக. (யஉ) நியா.யரு.உக. அதி.யச.உஎ. (யச) வச.உக. உசாமு.அ.யஅ. க.இரா.க.க.அ.சச. எசேக்.உரு. யச.உச.உரு. யோச.யச.யக. யோச.யரு.யக. (யச) க.தெச.ரு.க. (யக) வச.அ. (உச) வச.ய. நியா.யஅ.யரு. (உஉ) உபா.யக.யக. நியா.யக.உஉ. (உச) எண்.கக.உஎ. யோச.உஉ.அ. (உஎ) யோச.யக.அ. யோச.யரு.சஅ. (உஅ) யோச.யக.யச. யோச.யரு.ருய. (உக) அதி.உஎ.ய. நியா.க.யக. (கய) நியா.க.யஎ. (கச) ஆதி.கக.யக. அதி.உரு.உஎ. யோச.யச.யக. உசாமு.உக.—(கச.அதி.க.) க.நாளா.யக.—யஉ. அதி.உஅ.ச.

பண்ண இஸரவேலர், பெலிஸ்தியருக்கு முன் னின்ற ஓடி, கில்போவா மலையிலே வெட்டு ண்டி விழுந்தார்கள்.—பெலிஸ்தியர் ஷவுலையும், அவன் புத்திரரையும் பின்தொடர்ந்து நெருங்கி, ஷவுலின் புத்திரராகிய யோனாதானையும், அபீனா தாப்பையும், மல்கீஜூவாவையும், கொலைசெய்தார்கள்.—யுத்தம் ஷவுலுக்கு விரோதமாய் மிகவும் அதிகரித்தது; வில்லீரர் அவனைக்கண்டு பிடித்தார்கள், அவன்வில்லீரராலே மிகவுங்காயப்பட்டான்.—அதினாலே ஷவுல் தன் ஆயுததாரியைகோக்கி, விருத்தசேதனமில்லாத இவர்கள்வந்து என்னை உருவக்குத்தி என்னை அவமானம்பண்ணாதபடிக்கு, நீயே உன்கட்கத்தைஉருவி அதினால் என்னைக்குத்தென்றான்; அவரையுத்தாரியிகவும்பயந்ததினால், அப்படிச்செய்யச்சம் மதிக்கவில்லை: ஆனபடியினாலே ஷவுல் ஒருகட்கத்தையெடுத்து, அதின் துனியிலே விழுந்தான்.—ஷவுல் மரணமடைந்ததை அவரையுத்தாரிகண்டபொழுது தானும், கட்கத்தில் விழுந்து, அவனோடு இறந்துவிட்டான்.—இவ்விதமாய் ஷவுலும், அவன் புத்திரர்மூவரும், அவரையுத்தாரியும், அவன்சமஸ்தசனங்களும் ஏகமாய் அத்தினத்தில் இறந்துபோனார்கள்.

எ தாழ்ந்த பூமிக்கப்புறத்திலும், யோர்தான்நதிக்கு இப்புறத்திலும், நின்ற இஸரவேலர், சனங்கள் தோற்றோடினதையும், ஷவுலும் அவன்புத்

திரரும் இறந்துபோனதையும் கண்டபொழுது; கசரங்களை விட்டோடிப்போனார்கள்: பெலிஸ்தியர் வந்து அவைகளில் வாசம்பண்ணினார்கள்.—மற்றநாள் பெலிஸ்தியர் கொலையுண்டவர்களின் வஸ்திராதிக்களைக்கொண்டுபோகும்படிவந்தபொழுது, ஷவுலும் அவன் புத்திரர் மூவரும் கில்போவா மலையிலேவிழுந்து கிடக்கக்கண்டு,—அவன் தலையைவெட்டி, அவரையுத்தங்களையும் எடுத்துக்கொண்டு, தங்கள்விக்கிரகங்களின் ஆலயத்திலும் சனங்களின்மத்தியிலும் பிரசித்தப்படுத்தும்பொருட்டு, பெலிஸ்தியர் தேசத்தின் நான்குதிசையிலும் அனுப்பினார்கள்.—அவன் ஆயுதங்களை அஷ்தாரோத்தேவனுடைய ஆலயத்தில் வைத்தார்கள்; அவன்உடலைப் பேத்தான் மதிலிலே தூக்கிப்போட்டார்கள்.—பெலிஸ்தியர் ஷவுலுக்குச்செய்ததைக்கிலியாத்தேசத்து யாபேஜூரார் கேள்விப்பட்டபொழுது,—பராக்கிரம ஷசாலிகள் சமஸ்தரும் எழுந்து இராமுமுலுதும் நடந்துபோய், பேத்தான்மதிலிலிருந்த ஷவுலின் உடலையும், அவன்புத்திரரின் உடல்களையும் எடுத்து, யாபேஜூக்குக்கொண்டுபோய் அங்கே அவைகளைத்தகனித்துப்போட்டு,—அவர்கள் எல்லம்புகளை யெடுத்துயாபேஷிலுள்ள ஒரு விருட்சத்தின் கீழ் அடக்கம்பண்ணி, எழுநாள் அவவும் உபவாசஞ்செய்தார்கள்.

(உ)அதி.யெ.ச.௧. க.நாளா.அ.௩௩.௩. உ.சாமு.க.௧. (ச) நியா.க.௩ச. அதி.யெ.ச. அதி.யெ.உ.உ. உ.சாமு.க.யெ. உ.சாமு.க.யெ. (க) உ.சாமு.க.உ.யெ. (ய) அதி.உ.க.௧. நியா.உ.யெ. உ.சாமு.உ.க.யெ. யோச.யெ.யெ. நியா.க.உ.எ. (யக) அதி.யெ.௩.௧.யெ. (யஉ) அதி.யெ.க—யெ. உ.சாமு.உ.ச—எ. உ.நாளா.யெ.யெ. எரே.௩.௩. ஆமோ.௧.யெ. (ய௩) உ.சாமு.உ.ச.௩. ஆதி.௩.யெ.

சாமுவேலின் இரண்டாம் புத்தகம்.

க. அதிகாரம்.

க. ஷவுல் யோனாதான் என்பவர்களுடைய மரணசெய்தியைத்தெரிவித்த அமலேக்கியனொருவன் கொல்லப்படல்: உ. ஷவுல் யோனாதான் என்பவர்களைக்குறித்துப்பாட்டுப்பாடல்.

ஷவுல் மரணமடைந்தபின்னும், தாவீது அமலேக்கியரைக்கொலைசெய்து திரும்பிவந்து, சிக்கலாக நகரத்தில் இரண்டொரு இருந்தபின்பு;—
 உ மூன்றாம்நாளில் ஒருமனுஷன் ஷவுலின் பாளயத்தினின்று புறப்பட்டு, வஸ்திரத்தைக்கிழித்துக்கொண்டும், தன் தலையின்மேல் மண்ணைப்போட்டுக்கொண்டும் தாவீதினிடத்தில்வந்து, தரையில்விழுந்து நமஸ்காரம்பண்ணினான்.—தாவீது அவனைநோக்கி, நீஎங்கிருந்துவருகிறாயென்று கேட்க, இஸரவேலின் பாளயத்தினின்றுந்தப்பிவந்தேனென்றான்.—தாவீது அவனைநோக்கி, நடந்ததென்ன சொல்லென்றுகேட்க, அவன் சனங்கள் யுத்தத்தினின்றுத் தப்பியோடிவிட்டார்கள், வெகுசனங்கள் விழுந்து இறந்துபோனார்கள்; ஷவுலும், அவன் புத்திரனாகிய யோனாதானுங்கூட மரித்தார்களென்றான்.—தனக்கிப்படிச் சொன்ன வாலிபனைத் தாவீதுநோக்கி, ஷவுலும் அவன் புத்திரனாகிய யோனாதானும் இறந்துபோனார்களென்று உணக்கெப்படித் தெரியுமென்று கேட்க,—அந்தவாலிபன், நான் கில்போவாமலை யிலிருந்தபொழுது, ஷவுல் தன் ஈட்டியை உண்டிக்கொண்டு நிற்கவும், இரதங்களும் குதிரைவீரரும் அவரைத்தொடர்ந்துநெருங்கவுந் தற்செயலாகக்கண்டேன்.—அவர் திரும்பிப்பார்த்தபொழுது, என்னைக்கண்டு கூப்பிட்டார், அதற்கு நான் இங்கே நிற்கிறேனென்றேன்.—அவர், நீ ஆரென்றென்னிடத்தில் கேட்க, நான் அமலேக்கியனென்றேன்.—பின்பு அவர் என்னை நோக்கி, நான் வேதனைப்பட்டும் என் பிராணன்போகவில்லை, ஆதலால் நீ என்சமீபத்தில்நின்று என்னைக் கொன்றுபோடென்றார்.—அவர் விழுந்து போனபடியால்பழைக்கமாட்டார்: இது நிச்சயமென்றுகண்டு, நான் அவர்சமீபத்தில்நின்று, அவரைக்கொன்றுபோட்டேன். அவர்தலையிலிருந்த முடியையும், அவர் புயத்திலிருந்த அஸ்தகடகத்தையுமெடுத்து, என் ஆண்டவனிடத்தில் கொண்டு வந்தேனென்றான்.—அப்பொழுது தாவீதுதன் வஸ்திரங்களைப் பிடித்துக்கிழித்தான்; அவனொருந் சகலமனுஷரும் அப்படியே செய்தார்

கள்.—ஷவுலும் அவன்புத்திரனாகிய யோனாதானும், யெகோவாவின் சனங்களும், இஸரவேலின் குடும்பத்தாருங் கட்கத்தினால் விழுந்ததினால், அவர்களுக்காக இவர்கள் சாயங்காலமட்டும் அழுது துக்கங்கொண்டாடி, உபவாசம்பண்ணினார்கள்.

தாவீது தனக்குச்சொன்னவாலிபனைநோக்கி, யகூ நீ எவ்விடத்தானென்றுகேட்க; நான் அந்நியனுடையமகன், அமலேக்கியனென்றான்.—தாவீது யச அவனைநோக்கி, யெகோவாவின் அபிஷேகனைக் கொலைசெய்யும்படி உன்கையை நீட்டப்பயப்படாமல் விட்டதென்னவென்றான்.—பின்பு தாவீதுவாலிபனொருவனை அழைத்து, நீ சமீபித்து இவனை அடியென்றுசொல்ல, அவன் இவனைச்சாகும்படி அடித்தான்.—தாவீது அவனைப் பார்த்து நான் யெகோவாவினால் அபிஷேகம்பெற்றவனைக் கொன்றுபோட்டேனென்று சொல்லி, உன்வாயே உனக்கு விரோதமாய்ச்சாட்சியிட்டது, ஆதலால் உன் இரத்தப்பழி உன் தலைமேலே தங்குவதாகவென்றான்.

பின்பு தாவீது, ஷவுலையும் அவன் புத்திரனாகிய யோனாதானையும் குறித்துப்பலம்பி,—ஆ! இஸரவேலே, உன் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று: ஐயோ! பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே.—பெலிஸ் திரியின் குமாரத்திகள் யகூ மகிழ்வார்கள், விருத்தசேதனமில்லாதவர்களின் குமாரத்திகள் வெற்றிபாராட்டுவார்கள்.—காத்திலே தெரிவிக்கவொண்ணாது, அஷ்கிலோனின் வீதிகளிலே பிரசித்தமாக்கவேண்டாம். கில்போவாமலைகளே, உங்களிடத்தில் பராக்கிரமசாலியாகிய ஷவுலின் கேடகம், தைலத்தால் அபிஷேகம் பெருதவனுடையகேடகம்போல அவமானமாகத்தள்ளுண்டதே: இனி உங்கள்மேலே பனியும், மழையும் பெய்யாமலும், முதற்பலனைவினைவிக்கும் வயலிராமலும் போகக்கடவன.—யோனாதானின் வில்லுகொலையுண்டவர்களின் இரத்தத்திற்கும், பராக்கிரமசாலிகளின் நிணத்திற்கும் பின்னிடவில்லை: ஷவுலின் கட்கம் பயன்படாமல் திரும்பவில்லை.—ஷவுலும் யோனாதானும் உத்தங்கள் சீவியகாலத்திலே பிரியமும் இனிமையுமுள்ளவர்கள்: தங்கள் மரணகாலத்திலும் அவர்கள் பிரியவில்லை: அவர்கள் கழுத்களைப்பார்க்கிலும் வேகமுள்ளவர்கள், சிக்கங்களைப்பார்க்கிலும் தைரியமுள்ளவர்கள்.—இஸரவேலின் கு உகூ

(க.அதி.க.) க.சாமு.கூ.யெ.உகூ. (உ) அதி.ச.யெ. க.சாமு.ச.யெ. (ச)க.சாமு.ச.யெ.கூ.க.சாமு.கூ.கூ.ச. (ய) நியா.கூ.சு. (யகூ) அதி.கூ.கூ. (யச) எண்.யெ.அ. க.சாமு.கூ.ச. க.சாமு.உச.கூ. சகூ.கூ.யெ. (யகூ) அதி.ச.யெ. (யகூ) க.சாமு.உகூ.கூ. க.இரா.உ.கூ.கூ.கூ. வச.யெ. ஓக்.யெ.உ. (யகூ) வச.உ.எ. (யகூ) யாத. யெ.உ. நியா.யெ.கூ.ச. க.சாமு.யெ.கூ. க.சாமு.கூ.ச. (உய) க.சாமு.கூ.கூ. நியா.கூ.உகூ. யோபு.கூ.ச. எரே.உ.யெ. யச. க.சாமு.யெ.கூ. (உகூ) க.சாமு.யெ.ச. (உஉ) நியா.யெ.யெ.

மாரத்திகளே, இரத்தாம்பரத்தையும் மற்றும் இரம்மியநிரவியுங்களையும் உங்களுக்குத் தரிப்பித்தன, உங்கள் வஸ்திரங்களின்மேல் பொன்னுபரணங்களையிடவித்த ஷவுலினியித்தம் அமுல்கள். - ௨௪ ஐயோ! யுத்தத்தின்மத்தியிலே பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே. யோனாதானே, ஐயோ! நீ உன்னுயர்ந்த ஸ்தானங்களிலே கொலையுண்டாயே. - ௨௫ என் சகோதரனாகியயோனாதானே, உன்னிமித்தம் நான் வியாகுலப்படுகிறேன்: நீ எனக்கு மிகவும் இனிமையாயிருந்தாய், என்மேல் நீ வைத்த அன்பு ஸ்திரியின் அன்பைப்பார்க்கிலும் அதிக ௨௬ ஆச்சரியமாயிருந்தது. - ஐயோ! பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே, அவர்கள் யுத்த ஆயுதங்கள் ௨௭ நாசமாயினவேயென்று பாடினான். - அன்றியும் தன்பாயிட்சையை யூதாசாந்தியாருக்குப்போதிக்கும்படி கட்டினாயிட்டான். அதுயாஷேரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.

உ. அதிகாரம்.

௧. தேவனுடையகட்டளைப்படிக்குத்தாவீது எப்ரோனுக்குப்போய் இராசாபிஷேகம்பெறுதல்: ௫. யாபேஷ் கிவியாத்தின் சணங்களைத் தாவீது கீர்த்தனம்பண்ணுதல்: ௮. இஷ்போஷேத்தை இலரவேலருக்கு இராசாவாக்கல்: ௧௨. யோவாப் அப்னேர் என்பவர்களின் வாலிபர் யுத்தஞ்செய்தல்: ௧௮. அசாகேல் மரணமடைதல்: ௨௫. அப்னேரின் வாக்கிலால் யோவாப்திரும்பிப்போதல்: ௩௨. அசாகேலை அடக்கம்பண்ணல்.

பின்பு தாவீது யூதாலிலுள்ள நகரங்களிலொன்றிலே நான்போயிருக்கலாமாவென்று சொல்லியெகோவாவின்மீடத்தில் உசாவ, யெகோவா அவனைநோக்கி, போவென்றார், பின்பு தாவீது எந்தஸ்தானத்திற்குப்போவேனென்றுகேட்க, எப்ரோனுக்கு என்றார். - அப்படியே தாவீதும் யெஸ்ரியேலூரானாகிய அகிலோவா, நாபாலின் மனைவியாயிருந்த கர்மேலூரானாகிய அபீகயிலென்னும் அவன் மனைவியிருவரும் போனார்கள். - ௩ அன்றியுந்தாவீது தன் சணங்களையும் அவரவர்குடும்பத்தாருடன் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனிலுள்ள நகரங்களிலே வாசம்பண்ணினார்கள். - பின்பு யூதா சணங்கள்வந்து, அவ்விடத்தில் யூதா வமிசத்துக்கு இராசாவாகத்தாவீதை அபிஷேகம்பண்ணினார்கள்.

௫ யாபேஷ் கிவியாத்திலுள்ள சணங்கள் ஷவுலை அடக்கம்பண்ணினார்களென்று அவர்கள் தாவீதுக்குத்தெரிவித்தபொழுது, தாவீதுயாபேஷ்கிவியாத்திலுள்ள சணங்களிடத்தில் துதரையனுப்பி, உங்கள் ஆண்டவனாகிய ஷவுலுக்கு இந்தத்தயையைச் செய்து, அவரை அடக்கம்பண்ணினபடியிலால் நீங்கள் யெகோவாவிலால் ஆசீர்வதிக்கப்

படுவீர்களாக. - யெகோவா உங்களுக்குத்தயையை யையுஞ் சத்தியத்தையுஞ்செய்வாராக; நீங்களிந்தக்காரியத்தைச் செய்தவேன். - இப்பொழுது உங்களுக்குத் தயைச்செய்வேன். - இப்பொழுது உங்கள் கை திடமாவதாக, நீங்கள் தைரியமாயிருங்கள்: உங்கள் நாயனாகிய ஷவுல் மரித்தபின்பு யூதாவின் வமிசத்தார் தங்களுக்கு இராசாவாக என்னை அபிஷேகம்பண்ணினார்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுவீர்தான்.

ஷவுலின் சேனாபதியும், நெரின் புத்திரனுமாகிய அப்னேர் ஷவுலின் புத்திரனாகிய இஷ்போஷேத்தை மக்னாயிருக்குக்கூட்டிப்போய், கிவியாத்துக்கும், அஹூரியருக்கும், யெஸ்ரியேலுக்கும், எப்ராயீமுக்கும், பேன்யமீனுக்கும், இலரவேலர் சமஸ்தருக்கும் இராசாவாக அவனை ஏற்படுத்தினான். - ஷவுலின் புத்திரனாகிய இஷ்போஷேத் இலரவேலரை அரசான ஆரம்பித்த காலத்தில், அவனுக்கு நாற்பது வயது, அவன் இரண்டெருஷம் ஆளுகையெய்தான். யூதாவமிசத்தார்மாத்நிரம் தாவீதைப் பின்பற்றினார்கள். - தாவீது எப்ரோனிலே யூதாவமிசத்தாருக்கு இராசாவாயிருந்தகாலம் எழுறெருஷமும், ஆறாமதமுமாகும்.

நெரின் புத்திரனாகிய அப்னேரும், ஷவுலின் ௧௨ புத்திரனாகிய இஷ்போஷேத்தின் பணிவிடைக்காரரும், மக்னாயினின்றும் புறப்பட்டுக் கிபியோனுக்குப்போனார்கள். - சேருயாவின் புத்திர ஷகனாகிய யோவாப்பும், தாவீதின் பணிவிடைக்காரரும் புறப்பட்டுப்போனார்கள், கிபியோனிலுள்ள குளத்துக்குச் சமீபத்தில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டார்கள்: ஒருபட்சத்தார்குளத்துக்கிப்புறத்திலும், மறுபட்சத்தார்குளத்துக்கப்புறத்திலும் இறங்கினார்கள். - அப்னேர் யோவாப்பைநோக்கி, ௧௪ வாலிபர் எழுந்து நமக்குமுன்பாகச் சிலம்பம்பலியாசாட்டிமென்றுசொல்ல, யோவாப் அப்படியாகட்டிமென்றான். - அப்பொழுது ஷவுலின் புத்திரனாகிய இஷ்போஷேத்தின் பட்சத்தாராகிய பேன்யமீனியருக்குள்ளே தொகைப்படிபுன்னிரண்டுபேரும், தாவீதின் பணிவிடைக்காரருக்குள்ளே பன்னிரண்டுபேரும் எழுந்துவந்தார்கள். - அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் எதிரிகளின் தலையைப்பிடித்து, தங்கள் தங்கள் எதிரிகளின் விலாவிலே தங்கள் தங்கள் கட்டகத்திலே குத்த, அவர்கள் ஏகமாய் விழுந்தார்கள்: அதிலே கிபியோனிலுள்ள அந்த ஸ்தானத்துக்கு எங்காத்தருரிமென்று பேராயிற்று. - பின்பு அந்த யெனானிலேயிகவுக்கடினமாயுத்தம் நடந்தது; அப்னேரும், இலரவேலரும், தாவீதின் பணிவிடைக்காரருக்கு முன் முறிய அடிக்கப்பட்டார்கள்.

அங்கே சேருயாவின் புத்திரராகிய யோவாப், ௧௮

(௨௫)க.சாமு.ய௮.௧.௬. (௨௬)வச.௧௫. (௨௭)க.சாமு.௩௧.௩.யோசு.௧.௧௫. - (௨. அதி. ௧.)நியா.௧.௧. க.சாமு.௨௬. ௨.௪.௬. க.சாமு.௩௧.௧.௭.௮. க.சாமு.௩௧.௧.௧. (௨) க.சாமு.௩௧.௧. (௩) க.சாமு.௨௭.௨.௬. க.நாளா.௧௨.௧. (௪) வச. ௧௬. அதி.௫.௫. (௫) க.சாமு.௩௧.௧.௧.௧. ருத்.௨.௨.௧. சங்.யு.௧.௧. (௬) ௨.நீமோ.௧.௧.௧. (௮) க.சாமு.௧௪. ௧௫. (௧௬) அதி.௫.௫. க.இரா.௨.௧. (௧௨)யோசு.௧.௧. (௧௬) எரே.௪.௧.௧. (௧௮) க.நாளா.௨.௧.௬. க.நாளா. ௧௨.௮. சங்.ய௮.௧.௬.

அபீஷாய், அசாகேல் என்னும் மூவருமிருந்தார்கள்: அசாகேல் காட்மொனைப்போல ஓட்டத்தில் வேகமுள்ளவன்.—அந்த அசாகேல் அப்னேரைப் பின்தொடர்ந்தான்; அவன் அப்னேரைவிட்டு உய வலப்புறம் இடப்புறம் விலகவில்லை.—அப்னேர் திரும்பிப்பார்த்து, அசாகேலாவென்று கேட்க; உஉ இவன் ஆமென்றான்.—அப்பொழுது அப்னேர் அவனைநோக்கி, நீ வலப்புறமாயினும் இடப்புறமாயினும் விலகி, வாலிபரிவொருவனைப் பிடித்து, அவன் ஆயுதத்தை யெடுத்துக்கொள்ளென்றான். ஆனாலும் அசாகேல் அவனைவிட்டுவிலகா உஉ மல் தொடர்ந்தான்.—அதனால் அப்னேர்திரும்பவும் அசாகேலைநோக்கி, என்னைப் பின்தொடராமல் விலகிவிடு: உன்னைத் தரையில் விழும்படி நான் அடிக்கவேண்டியதென்ன; பின்னும் உன் சகோதரனாகிய யோவாப்பின் முன்பாக நான் உஉ எப்படி முகங்காட்டுவேனென்றான்.—ஆகிலும் அவன் விலகிப்போகச் சம்மதிக்கவில்லை: ஆனகினால் அப்னேர் தன் ஈட்டியின் பின்னவகினாலே, விலாவெலும்பை ஊடுருவி ஈட்டி முதுகிலே புறப்படுமபடி குத்த, அவன் அவ்விடத்திலே விழுந்து இறந்துபோனான்: பின்னும் அசாகேல் விழுந்து இறந்த ஸ்தானத்திற்கு வந்தவர்க உஉ னெல்லாரும் தரித்துநின்றார்கள்.—யோவாப்பும் அபீஷாயும் அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்: அவர்கள் கிபியோன் வழிக்கருகான கீயவுக்கு எதிர்ப்புறத்திலுள்ள அம்மாமேட்டுக்குவரச் சூரியன் அஸ்தமித்தது.

உஉ அச்சமயத்தில் அப்னேரைப் பின்பற்றிய பேன்யாமீன் வமிசத்தார் ஏகமாய்க்கூடி, ஒரே அ உஉ ணியாக ஒரு மலையுச்சியில் நின்றார்கள்.—அப்பொழுது அப்னேர் யோவாப்பைநோக்கி, கட்டகம் இடைவிடாதபடி பட்சிக்கவேண்டொமா; முடிவிலே கசப்புண்டாகும்; இதைநீர் ஆரியீரால், சனங்கள் தங்கள்சகோதரரைப் பின்தொடராமல் திரும்பும்படிசொல்லாமல், எம்மட்டும் தாமதிப்பீ உஉ ரென்றுசொல்ல, —யோவாப் நீர்சொல்லாதிருந்தால் இன்றுகாலமே சனங்கள் ஒவ்வொருவரும் தங்கள் சகோதரரைத்தொடராமல் நிச்சயமாய்த்திரும்பிவிடுவார்களென்று, சீவிக்கிற தேவனைக் உஉ கொண்டு ஆணையிடுகிறெனென்றான்.—பின்பு யோவாப் எக்காளத்தை ஊத, சமஸ்தசனங்களும் இஸரவேலைரைத்தொடராமலும், யுத்தம்பண்ணை உஉ மலும் நின்றவிட்டார்கள்.—அன்றிராமுமுதலும் அப்னேரும் அவன்சனங்களும் சமூழியழியாய் நடந்து, யோர்தானைக்கடந்து, பித்ரோன் எல்லை முழுவதும் தாண்டி, மக்னையுக்குப் போனார்கள்.—யோவாப் அப்னேரைத்தொடராமல் திரும்பிவிட்டான்: அவன் சமஸ்த சனங்களையும் கூடிவரச்செய்தபொழுது, தாலீதின் சேவகரில் பத்தொன்பதுபேரும், அசாகேலுமில்லாதிருந்தார்கள் உஉ கள்.—தாலீதின் சேவகர் பேன்யாமீனியருக்குள்

ளும், அப்னேரின்சனங்களுக்குள்ளும், முந்தற்றறுபதுபேரைச் சாகும்படி அடித்தார்கள்.

அவர்கள் அசாகேலையெடுத்து, பேதல்கேமி கூஉ லுள்ள அவன் பிதாவின் பிரேதவறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள். யோவாப்பும் அவன் சனங்களும் இராமுமுதலும் நடந்து, விடியற்காலத்தில் எப்ரோனிற் சேர்ந்தார்கள்.

௩. அதிகாரம்.

க. தாலீது மென்மேலும் பராக்கிரமமடைதல்: உ. அவன் புத்திரரின் நாமங்களைத்தெரிவித்தல்: ச. அப்னேர் இஷ்போஷேத்தைவெறுத்ததாலீதிடத்தில் சேர்தல்: டக. அப்னேரோடு உடன்படிக்கை செய்கிறபொழுது தாலீது தன் மனைவியாகிய மீகாளை விரும்பல்: டஎ. அப்னேருக்கு விருந்துசெய்து அவனை யணுப்பிடல்: உஉ. யோவாப் பிரியவீனமாயிருந்து அப்னேரைக்கொலைசெய்தல்: உஅ. தாலீது யோவாப்பைச் சபித்தல்: தாலீது அப்னேரினிமித்தம்புலம்பல்.

பின்னும் ஷவுலின் குடும்பத்தாருக்கும், தாலீதின் குடும்பத்தாருக்கும் நெடுங்காலம் யுத்தம் நடந்தது: அதிலே தாலீது வரவரப்பெலமடைந்தான், ஷவுலின் குடும்பத்தார் வரவரப்பெலவீனமானார்கள்.

எப்ரோனிலே தாலீதுக்குப் புத்திரர் பிறந்தார்கள்: முதற்புத்திரன், யெஸ்ரியேலூரானாகிய அகிலோவாமிடத்திற் பிறந்த அம்னோன்.—இரண்டாம் புத்திரன், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேலூரானாகிய அபீகயிலிடத்திற் பிறந்த கிலியாப், மூன்றாம் புத்திரன், கிஊரின் இராசாவான தல்மாயின் புத்திரியாகிய மாகான்பெற்ற அபீஷாலோம்.—நான்காம் புத்திரன், அகீத்தின் மகனாகிய அதோனியா; ஐந்தாம் புத்திரன், அபீதானின் மகனாகிய ஷிபத்தியா.—ஆறாம் புத்திரன், தாலீதின் மனைவியாகிய எக்லாளிடத்திலே பிறந்த இத்ரியாமல்: இவர்கள் எப்ரோனிலே தாலீதுக்குப் பிறந்தவர்கள்.

ஷவுலின் வமிசத்தாருக்கும் தாலீதின் வமிசத்தாருக்கும் யுத்தம் நடந்து வருகிறபொழுது, அப்னேர் ஷவுலின் வமிசத்தினிமித்தம் பெலன் கொண்டுநின்றான்.—ஷவுலுக்கு ஆயாவின் புத்திரியாகிய ரிஸ்பாபென்று பெயருள்ள ஒரு வைப்பாட்டியிருந்தான்: இஷ்போஷேத் அப்னேரை நோக்கி, நீர் என் பிதாவின் வைப்பாட்டியிடத்தில் பிரவேசித்தென்னவென்றான்.—அப்னேர் இஷ்போஷேத் சொல்லிய வாக்கினிமித்தம் மிகவுங்கோபங்கொண்டு, உம்மைத்தாலீதின் கையில் ஒப்பியாமல், இந்நாளவரைக்கும் யூதாவுக்குவிரோதமாக உமது பிதாவாகிய ஷவுலின் குடும்பத்தாக்கும், அவர் சகோதரருக்கும், பெந்துசனங்களுக்கும், தயைசெய்த என்மேலே ஒரு ஸ்திரியைக்குறித்துக் குற்றஞ்சுமத்த, நான் ஒரு நாய்த்தலையா.—இராச்சியத்தை ஷவுலின் குடும்பத்தினின்றும் பறித்து, தாண்டொடங்கிப் பேரீஷேபாரியந்தம்

(உஉ) நியா. டிச. டக. (உக) அதி. கூ. உஎ. (உஎ) வச. டிச. நீதி. டி. டி. டி. — (க. அதி. கூ.) க. சாமு. உஎ. டி. (ச) க. இரா. க. கி. (எ) அதி. உக. டி. அதி. டி. உக. (அ) உபா. உக. டி. க. சாமு. உச. டி. (க) நியா. உ. டி. அதி. டி. டி. க. இரா. ச. உகி.

இலரவேலுக்கும் பூதாவுக்கும் தாலீதின் சிங்கா
 ய சனத்தைஸ்தபனம்பண்ணி, -இப்படியெய்கோ
 வா தாலீதுக்கானையிட்டபிரகாரம் நான் அவ
 னுக்குச்செய்யாமல் விட்டால், தேவன் அப்
 நேருக்கு அப்படியும் அதற்கதிகமுஞ் செய்வா
 வக ராகவென்றான். -அவன் அப்பேருக்குப் பயப்
 பட்டபடியினாலே, திரும்ப அவனுக்குத்தரமாக
 உட ஒருசொல்லும் சொல்லவில்லை. -பின்பு அப்
 னேர்தன்னிமித்தம் தாலீதினிடத்தில் தூதர்களை
 யனுப்பி, தேசம் ஆருடையது; என்னோடு உ
 டன்படிக்கைபண்ணும், கேளும், சமஸ்த இஸ
 ரவேலரையும் உமதுபட்சத்திலே திரும்பஎன்கை
 உம்மோடிருக்குமென்று சொல்லுவித்தான்.

௧௬ அவன், நல்லது; நான் உன்னோடு உடன்படிக்கை
 பண்ணுவேன்: ஆனாலும் நான் உன்னிடத்தில்
 ஒருகாரியங்கேட்டுக்கொள்ளுகிறேன், என்முக்கத்
 தைக்கானவரும் பொழுது ஷவுவின் புத்திரியாகி
 யமிகானைன்னிடத்தில் அழைத்துவந்தாலொழி
 ய, 6 என்முக்கத்தைக்காணமாட்டாயென்று சொல்
 லுவித்தான். -பின்பு தாலீது ஷவுவின் புத்திரனா
 கிய இஷ்போஷேத்தினிடத்தில் தூதரையனுப்
 பி, நான் பெலிஸ்தயரின் தூது அக்கிரசருமங்க
 னைப் பரிசாகக்கொடுத்துவிவாகம்பண்ணினஎன்
 மனைவியாகிய மிகானை எனக்கொப்பியமென்று
 சொல்லுவிக்க, -இஷ்போஷேத், அவனை லாயீ
 ஷின் புத்திரனாகிய பல்லீயெலென்னும் புருஷ
 னைவிட்டு, அழைத்துவரும்படி ஆட்சையனுப்ப
 ௧௭ பினான். -அவன்புருஷன் புகரீமவரைக்கும் அ
 வன்பிள்ளை அழுதுகொண்டு அவளோடேபோ
 னான். அப்பேர் அவனைநோக்கி, நீதிரும்பிப்போ
 வென்றுசொல்ல, அவன் திரும்பிவிட்டான்.

௧௮ அப்பேர் இலரவேலரின்முதியோருடன் சம்
 பாஷணைபண்ணி, தாலீதை உங்களுக்கிராசாவா
 யிருக்கும்படி நெடுநாளாய்த் தேடினீர்களே, -
 ௧௯ எந்தாசனாகிய தாலீதின்கையினால், என் சனங்
 களாகிய இலரவேலரைப் பெலிஸ்தியர்கையி
 னின்றும், அவர்கள் சூதாருக்கள் சமஸ்தர்கையி
 னின்றும் விடுவிப்பேன்என்று, யெகோவா
 தாலீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே, ஆத
 லால் இப்பொழுது அப்படிச்செய்துகொள்ளுங்
 ௨௦ கனென்றான். -இந்தப்பிரகாரம் அப்பேன்பேன்யா
 மீன் வமிசத்தாரின் செவிக்கேறப் பேசினான்:
 அப்பேர் பேன்யாமீனின் சமஸ்த வமிசத்தா
 ருக்கும், இலரவேலருக்கும் நலமாய்த்தோன்றிய
 தெல்லாவற்றையும் எப்ரோனிலிருந்த தாலீதின்
 செவிக்கேறும்படி சொல்லப்பறப்பட்டான். -

௨௧ அப்பேர் இருபுறபேருடன் எப்ரோனிலே தா
 லீதிடத்தில்சென்றான். அப்பொழுதுதாலீது அப்
 நேருக்கும், அவனுடன்வந்த மனிதருக்கும் வி
 ௨௨ ருந்துபண்ணினான். -பின்பு அப்பேர்தாலீதை
 நோக்கி, நான் எழுந்துபோய், சமஸ்த இலர

வேலரையும் என்னுண்டவனாகிய இராசாவிடத்
 தில் கூட்டிவருவேன்; அவர்கள் உம்மோடும்
 உடன்படிக்கைபண்ணுவார்கள், அதினாலே நீர்
 உமது மனோவாஞ்சையின்படி சமஸ்தரையும் ஆ
 ளுவீரென்றான். தாலீது அப்பேரையனுப்பிவி
 ட, அவன் சந்தோஷத்தோடேபோனான்.

தாலீதின் பணிவிடைக்காரரும் யோவாப்பும் உட
 ஒரு சேனையைத்தொடர்ந்து, வெகு கொள்ளைப்
 பொருள்களையுங்கொண்டு திரும்பி வந்தார்கள்:
 அப்பேர் எப்ரோனிலே தாலீதிடத்தில்லை, இ
 வன் அவனையனுப்ப அவன் சந்தோஷத்துடன்
 போய்விட்டான். -யோவாப்பும் அவனோடு கூ. ௨௩.

டிய சமஸ்தசேனைகளும் வந்தபொழுது, நெரின்
 புத்திரனாகிய அப்பேர் இராசாவிடத்தில் வந்
 திருந்தான், இவன் அவனையனுப்ப அவன் சந்
 தோஷத்துடன் போய்விட்டானென்றுயோவாபு
 புக்குத் தெரிவித்தார்கள். -அப்பொழுது யோ ௨௪

வாப்பிராசாவினிடத்தில்போய், என்னசெய்தீர்;
 அப்பேர் உம்மிடத்தில்வந்தானே; நீர் அவனைப்
 போகும்படி அனுப்பிவிட்டதென்ன. -நெரின் ௨௫
 புத்திரனாகிய அப்பேர் உம்மைவஞ்சிப்பதற்கும்,
 உம்முடைய போக்குவரவுகளை அறிகிறதற்கும்,
 நீர் செய்வதெல்லாம் பார்த்திறதற்கும்வந்தான்.

இது உமக்குத்தெரியுமென்றான். -யோவாப் தா ௨௬
 வீதைவிட்டுப் புறப்பட்டமாதிரத்தில் அவன்
 அப்பேருக்குத் தூதர்களையனுப்ப, அவர்கள் சீ
 ராவென்னுங்கிணற்றடியில்நின்று அவனைக்கூட்
 டிக்கொண்டுவந்தார்கள்: தாலீது இதைஅறியவில்
 27 லை. -அப்பேர் எப்ரோனுக்குத்திரும்பிவந்தபொ ௨௭

ழுது, யோவாப் அவனுடன் தனியேபேசவேண்
 டமென்று வாசலினொருபக்கத்தில் கூட்டிக்கொ
 ண்டிபோய், தன் சகோதரனாகிய அசாகேலைக்
 கொன்றதனிமித்தம் அவனுக்கு அவன் விலா
 விலே குத்த அவன் இறந்துபோனான்.

தாலீது அதைக் கேள்விப்பட்டபொழுது, நெ ௨௮
 ரின் புத்திரனாகிய அப்பேரின் கொலைக்காரியத்
 திலே யெகோவாவின் சமூகத்தில் என்மே
 லும், என்இராச்சியத்தின்மேலும் ஒருபொழுதாங்
 குற்றமில்லை. -அது யோவாப்பின் தலைமேலும், ௨௯

அவன் பிதாவின்சமஸ்த குடும்பத்தார் மேலும்
 தங்குவதாக; யோவாப்பின்வமிசத்திலேபிரமேகி
 யும், குஷ்டரோகியும், கோலையூன்றி நடக்கிறவ
 ரும், கட்கதனியில் விழுகிறவரும், உணவற்றவ
 ருமில்லாமல் போகலாகாதென்றான். -அப்பேர் ௩௦
 கிபியோனில்யுத்தத்திலே தங்கள் சகோதரனாகிய
 அசாகேலைக் கொன்றதனிமித்தம், யோவாப்பும்
 அயீஷாயும் அவனைக்கொன்றுபோட்டார்கள்.

பின்புதாலீது யோவாப்பையும் அவனோடுருந் ௩௧
 த சமஸ்த சனங்களையும் நோக்கி, நீங்கள் உங்கள்
 வஸ்திரங்களைக்கிழித்து, இரட்டுடுத்து, அப்பே
 ருக்குமுன்னாகத் துக்கங்கொண்டாடுங்கனென்

(௧) ருத்த. ௧.௧௭. க.இரா. ௧.௨. க.சாமு. ௧.௨௮. க.நாளா. ௧.௨.௨௬. (௧௬) ஆதி. ௧.௬.௬. க.சாமு. ௧.௨.௨௮. (௧௭) க.சாமு. ௧.௨.௨௮. (௧௮) க.சாமு. ௧.௨.௨௮. (௧௯) ஆதி. ௧.௬.௬. (௨௦) வச. ௧. (௨௧) க.நாளா. ௧.௨.௨௬. (௨௨) வச. ௧. ௨.௨. க.இரா. ௧.௧.௭. (௨௩) க.சாமு. ௧.௨.௬. வசா. ௧.௭.௨.௮. (௨௪) க.இரா. ௧.௧. (௨௫) ஆதி. ௧.௬. (௨௬) க.இரா. ௧.௧.௭. ௨. ௨. ௬. (௨௭) ஆதி. ௧.௬. ௬. (௨௮) க.இரா. ௧.௧.௭. ௨. ௨. ௬. (௨௯) ஆதி. ௧.௬. ௬.

ரூன். இராசாவாகிய தாவீது பாடைக்குப்பின்
 ௩௨ னேபோனான்.—அவர்கள் அப்பேரை எப்போ
 னில் அடக்கம்பண்ணினார்கள்: இராசா அப்
 ௩௩ னேரின்பிரதேக்குழியருக்கென்று சத்தமிட்டமு
 தான்; சமஸ்த சனங்களும் அமுதார்கள்.—இராசா,
 மூடனைப்போல அப்பேர் இறந்துபோனான்;
 உண்கைகள் கட்டப்படவுமில்லை, உன் கால்கள்
 ௩௪ விலங்கு பூட்டப்படவுமில்லை.—ஒருவன் தீயருக்
 குமுன் விழுவதுபோல நீயும் விழுந்தாயென்று
 சொல்லி அப்பேரினிமித்தம்புலம்பினான். சனங்
 ௩௫ கள் எல்லாரும் அவனியித்தம் திரும்பவும் அமு
 தார்கள்.—பொழுதிருக்கையில் சமஸ்த சனங்க
 ளும் வந்துபோசனம்பண்ணும்படி தாவீதுக்குச்
 சொல்ல, தாவீதுருயின அஸ்தமிக்குமுன் நான்
 அப்பமாகிலும் வேறேதாகிலும் புசித்தேனாகில்
 ௩௬ தேவன் எனக்கப்படியாகத்தேக்குமுஞ் செய்
 வாராகவென்று ஆணையிட்டான்.—சமஸ்த ச
 னங்களும் அதைச் சிந்தித்துப்பார்த்துச் சந்தோ
 ௩௭ ஷப்பட்டார்கள். இராசா செய்த யாவும் சனங்
 களுக்குச் சந்தோஷமாயிருந்தது.—நெரின் புத்
 திரானுகிய அப்பேரை இராசா கொலைசெய்ய
 வில்லையென்று, சனங்களும் சமஸ்த இஸரவேல
 ௩௮ ரும் அன்றைத்தினம் அறிந்துகொண்டார்கள்.—
 பின்பு இராசா தமது பணிவிடைக்காரரைநோக்கி,
 இஸரவேலருக்குள்ளே பிரபும் பெரிய மனு
 ௩௯ ஷனுமாகிய ஒருவன் இன்றைத்தினம் விழுந்
 தான், இது நீங்கள் அறியீர்களா.—இராச அபிஷே
 கம்பெற்றிருந்தும், நான் இன்றைத்தினம் பெல
 வீனமாயிருக்கிறேன்; சேருயாவின் புத்திரானுகிய
 இவர்கள் மிகக்குறும்பராயிருக்கிறார்கள்: ஆன
 ௪௦ லும் யெகோவா தீமைசெய்தவனுக்கு அவ
 னது தீமைக்குத்தக்கபலன் அளிப்பாரென்றான்.

ச. அதிகாரம்.

௧. அப்பேரின் மரணத்தைக்குறித்து இஷ்போ
 ஷேத் துக்கித்தல்: உ. பாளு, ரேகாப், மெப்பீவோ
 ஷேத்தென்னுமிவர்களுடைய வயிசுவரலாற்
 ௧. றைக்குறித்தல்: இ. பாளு, ரேகாப்பென்பவர்க்
 ளால் இஷ்போஷேத் கொல்லப்பட்டல்: ௧. அ
 வர்கள் தாவீதால் அதமாதல்.
 அப்பேர் எப்போனில் இறந்துபோனானென்
 ௨ று ஷவுலின் புத்திரன்கேள்விப்பட்டபொழுது,
 அவன்கைபெலவீனமாயிற்று, இஸரவேலர்யாவ
 ௩ றும் வியாகுலப்பட்டார்கள்.—ஷவுலின் புத்திர
 னிடத்தில்தளகத்தரிருவரிருந்தார்கள்: ஒருவனுக்
 ௪ குப்பெயர் பாளு, மற்றவனுக்குப்பெயர் ரே
 காப், இவர்கள் பேன்யாமீன் வயிசத்தாரில் பெ
 ரோத்தியனுகிய ரிம்மோனின் புத்திரர்கள்: பெ
 ௫ ரோத்தும்பேன்யாமீன் வயிசத்தாருடன் தொகை
 யிடப்பட்டவன்,—பெரோத்தியர் கித்தாயிமுக்
 ௬ கோடிப்போய், இந்நான்வரைக்கும் அந்த ஸ்தா
 ௭ னத்திலே வாசம் பண்ணுகிறார்கள்.—ஷவுலின்

புத்திரானுகிய யோனானுக்கு இரண்டுகாலும்
 முடமான ஒரு புத்திரனிருந்தான். அவன் பெ
 யர் மெப்பீவோஷேத். ஷவுலும் யோனானும்
 இறந்துபோனார்களென்கிறசெய்தியெஸரியேலி
 விருந்துவந்தபொழுது, அவனுக்குஐந்துவயது: அ
 வன் தாதி அவனை எடுத்துக்கொண்டு தப்பும்படி
 ௧ விரைந்தோடும்பொழுது, அவன்விழுந்த முட
 மானான்.—பெரோத்தியனான ரிம்மோனின் புத்
 ௨ திரானுகிய ரேகாப்பும், பாளுவும்போய், மத்தியான
 வேளையிலே இஷ்போஷேத்தினவீட்டிழ் பிரவே
 சித்தார்கள், அவன் மத்தியானத்திலே கட்டிலில்
 ௩ படுத்திருந்தான்.—அவர்கள் கோதுமையெடுக்
 கப்போகிறவர்கள்போலவீட்டுக்குள்ளேபோய்;
 அவன் விலாவுக்குக்கீழே குத்தினார்கள்: பின்பு
 ௪ ரேகாப்பும் அவன் சகோதரனுகிய பாளுவும் தப்
 பிவிட்டார்கள்.—அவர்கள் வீட்டிழ் பிரவேசித்த
 ௫ சமயத்தில், அவன் பள்ளி அறையில் தன் கட்
 டிலிலே படுத்துக்கொண்டிருந்தான், அவர்கள்
 அவனை அடித்துக்கொண்டு, அவனைச்சிரச்சேதம்
 பண்ணி, அவன் தலையெடுத்துக்கொண்டு, இ
 ௬ ராமுழுவதும் சமபூமிவழியாய் நடந்து,—இஷ்
 ௭ போஷேத்தின் தலையை எப்போனிலிருந்த தாவீ
 திடத்தில் கொண்டுவந்து, இராசாவைநோக்கி,
 உமது பிராணனைவாங்க வகைதேடின உமது
 சத்தருவானுகிய ஷவுலின் புத்திரான இஷ்போ
 ஷேத்தின் தலையைப்பாரும்; இன்றைத்தினம் யெ
 ௮ கோவா இராசாவாகிய எங்கள் ஆண்டவரினி
 மித்தம் ஷவுலிடத்திலும், அவன் சந்தியாரிடத்
 திலும் பழிவாங்கினரென்றார்கள்.

அப்பொழுது தாவீது பெரோத்தியனான ரிம்
 ௧ மோனின் புத்திரானுகிய ரேகாப்பையும், அவன்
 சகோதரனுகிய பாளுவையும் நோக்கி,—ஒருவன்
 ௨ எனக்கு நற்செய்திகொண்டு வருகிறானென்றெ
 ண்ணி, அந்தச்செய்தியினிமித்தம் தனக்கு நான்
 வெகுமதிசெய்வெனென்று நினைத்து, ஷவுல் இ
 ௩ றந்துபோனானென்று எனக்குச்சொன்னபொழு
 து, நான் அவனைப்பிடித்துச் சிக்கலாக்கில் அவ
 ௪ னைக்கொலைசெய்தேனென்று, சகல உபத்திரவங்
 களினின்றும் என் பிராணனை விடுவித்த சீவிக்
 ௫ கிற யெகோவாவைக்கொண்டு, ஆணையிட்
 டிச் சொல்லுகிறேன்.—அப்படியானால் தன் வீட்
 ௬ டுக்குள்ளே கட்டிலின்மேல்படுத்திருந்த நீதிமா
 னைக்கொலைசெய்த துஷ்டருக்கு எவ்வளவதிக
 ௭ மாகும்; இப்பொழுது நான் அவன் இரத்தப்பழி
 யை உங்கனிடத்திலவாங்கி, உங்களைப்பூமியிலி
 ௮ ருந்து சேதியாதிருப்பேனெனென்றான்.—பின்பு
 ௯ தாவீது தன் வாலிபருக்குக்கட்டளையிட, அவர்
 கன்இவர்களைக்கொண்டுபோட்டு, இவர்கள்கைக
 ௧ ளையுங் கால்களையுந்நறித்து, எப்போனிலுள்ள ஒரு
 குளத்தின்சமீபத்தில் தூக்கிவிட்டார்கள். இஷ்
 ௨ போஷேத்தின் தலையெடுத்து எப்போனிலுள்

(௩௩) அதி.யெ.யெ.யெ. (௩௫) அதி.யெ.யெ. எரே.யெ.யெ. ருத்.க.யெ. அதி.க.யெ. (௩௬) அதி.யெ.எ. அதி.யெ.யெ.
 ௧. இரா.உ.இ.௧.௩.௩.௩. சங்.உ.அ.ச. சங்.க.உ.யெ.உ. உ.தீமோ.ச.யெ.ச.—(ச. அதி. க.) எஸ்ரூ.ச.ச. ஏசா.யெ.எ. மத்.
 ௨.௩. (உ) யோச.யெ.உ.இ. (௩) நிதி.யெ.௩.௩. (ச) அதி.க.௩. க.சாமு.உ.க.யெ.க. (௪) அதி.உ.உ.௩. (அ) க.சாமு.யெ.
 ௨.யெ.யெ. (ய) ஆதி.ச.அ.யெ.க. இரா.க.உ.க. சங்.௩.௩.எ. அதி.க.உ.ச.யெ. (யெ) ஆதி.க.௩.௩. அதி.க.யெ. அதி.௩.௩.௩.

எ அப்போதின் பிரேதவறையிலே அடக்கம்பண்ணினார்கள்.

டு. அதிகாரம்.

க. சமஸ்த இஸரவேலரும் தாவீதுக்கு அபிஷேகஞ்செய்தல்: க. எபூசியரைவென்றுசீயோன் துருக்கத்தைப்பிடித்தல்: டிக. ஈராம் தாவீதிடத்தில் தூதரையனுப்பல்: டிகூ. யெரூஷலேயில் தாவீதுக்குப்பிறந்த புத்திரரின் நாமங்களைத் தெரிவித்தல்: டிஎ. தாவீது பாகால்பிராத்தீம் ஸ்தானத்தில்பெலிஸ்தியரைமேற்கொள்ளல்:உஉ. ரெபாயீமென்ற தாழ்ந்த பூமியில் திரும்பவும் அவர்களைச்செய்த்தல்.

பின்பு இஸரவேலின் சமஸ்தவமிசத்தாரும் எப்ரோனிலிருந்த தாவீதினிடத்தில்வந்து, கேளும், நாங்கள் உமது எலும்பும் உமது மாமிசமுமாயிருக்கிறோம்.—சிலநாளக்குமுன் ஷவுல் இராசாவாயிருந்தபொழுதும், இஸரவேலரைப் போகவும் வரவும் நடத்தினவர் நீரே: யெகோவா உம்மைநோக்கி, நீ என் சனங்களாகிய இஸரவேலரை மெய்ப்பணைப்போலப் பாலிப்பாய், இஸரவேலருக்கு நீ அபிபூசியராவாயென்றுசொல்லியிருக்கிறாரென்றார்கள்.—இவ்விதமாய் இஸரவேலரின் முதியோர் யாவரும் எப்ரோனிலிருந்த இராசாவிடத்தில் வந்தார்கள்; தாவீது இராசாயெகோவாவின் சமுகத்தில் எப்ரோனிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபொழுது, அவர்கள்இஸரவேலருக்கு இராசாவாகத் தாவீதுக்கு அபிஷேகம்பண்ணினார்கள்.

தாவீது அரசாளத்தொடங்கினபொழுது அவனுக்கு முப்பதுவயது, அவன் நாற்பது வருஷம் ஆளுகைசெய்தான்.—அவன் எப்ரோனிலே யூதா வமிசத்தாரை எழுவுருஷரும் ஆறுமாதமும் அரசாண்டான்: அவன் யெரூஷலேயில் இஸரவேலர் சமஸ்தரையும், யூதா சனங்களையும், முப்பத்துமூன்றுவருஷம் அரசாண்டான்.

இராசாவும், அவன் சனங்களும், தேசத்தார்களாகிய எபூசியருக்கு விரோதமாய் யெரூஷலேயுக்குப்போக, அவர்கள் தாவீது இதிற்பிரவேசிக்கமாட்டானென்றெண்ணித் தாவீதைநோக்கி, நீ குருடரையும் முடவரையும் துரத்தினாலொழிய, இதிற்பிரவேசிக்கமாட்டாயென்றார்கள்.—ஆளும்தாவீதுசீயோனின்வலிமையான துருக்கத்தைப்பிடித்தான்: அதுவே தாவீதின் நகரமாயிற்று.—அத்தினத்தில் தாவீது, சாலகத்திலேறி, எபூசியரையும், தாவீதின் பிராணனில் வெறுக்கப்படும் முடவரையும், குருடரையும் அடிக்கிறவனெவனோ, அவன் பிரதானியுக்கு சேர்ப்பதையும் ஆவானென்றான். அதைக்குறித்துக்குருடரும் முடவரும் வீட்டிலே வரலாகா

தென்றுசொல்லுகிறார்கள்.—தாவீது அந்தத் துருக்கத்திலே வாசம்பண்ணி, அதற்குத் தாவீது நகரமென்று பெயரிட்டான். தாவீது மில்லோதொடங்கி, உட்புறம்வரைக்கும் சுற்றிவரமதில்கட்டுவித்தான்.—தாவீது வரவர விருத்தியடைந்து பெரியவனான,சேனைகளுக்குத் தேவனாகிய யெகோவா அவனோடிருந்தார்.

தீறுவின் இராசாவாகிய ஈராம் தாவீதிடத்தில் டிக ஏரஸ் மரங்களையும், தச்சரையும், கற்சிம்பரையும் அனுப்பினான்: அவர்கள் தாவீதுக்கு ஒருவீடு கட்டினார்கள்.—தாவீது, யெகோவா தன்னை உட இஸரவேலருக்கு இராசாவாகநிலைப்படுத்தியிருக்கிறாரென்றும், தன் சனங்களாகிய இஸரவேலரின்மித்தம் தனது இராச்சியத்தை உன்னதப்படுத்தினாரென்றும் அறிந்துகொண்டான்.

தாவீது எப்ரோனைவிட்டுவந்தபின், யெரூஷலேயில் இன்னும் வைப்பாட்டிகளையும், மனைவிகளையுஞ் சேர்த்துக்கொண்டான்: தாவீதுக்குப் புத்திரரும் புத்திரிகளும் பிறந்தார்கள்.—யெரூஷலேயிலே ஷம்முலா, ஷோப்பாப், நாதான்,சலோமோன்.—இபார், இலீலூவா, நெப்பேக், யபீ யெலூ—இலீஷாமா,இலியாதா, இலீப்பேலேத்தென் டிகளும் நாமங்களையுடையவர்கள் அவனுக்குப் பிறந்தார்கள்.

இஸரவேலருக்கு இராசாவாகத்தாவீதை அபிஷேகம்பண்ணினார்களென்றுபெலிஸ்தியர்கேள் விப்பட்டபொழுது, அவர்கள் சமஸ்தரும் தாவீதைத்தேடும்படிவந்தார்கள்; தாவீது அதைக்கேட்டமாதிரித்திலே துருக்கத்துக்குப் புறப்பட்டுப் போனான்.—பெலிஸ்தியரும் வந்து ரெபாயீமென் டிகளும் தாழ்ந்த பூமியிலே பரவினார்கள்.—பின்புதா டிகளும், நான் பெலிஸ்தியரிடத்தில்போகலாமா; அவர்களை என் கையிலொப்பிப்பீராவென்று யெகோவா விடத்தில் உசாவ, யெகோவா தாவீதைநோக்கி, போ, நான் நிச்சயமாய்ப்பெலிஸ்தியரை உன் கையில் ஒப்பிப்பேனென்றார்.—தாவீது பாகால்பிராத்தீமுக்குப்போய், அங்கே உட அவர்களைமுறியஅடித்து, யெகோவா எனக்குமுன்பாக என் சத்துருக்களை, வெள்ளமானது கரையைச்சிதைக்கிறதுபோலச் சிதைத்தாரென்று சொல்லி, அதினால் அந்தஸ்தானத்திற்குப் பாகால்பிராத்தீமென்றுபெயரிட்டான்.—அங்கேபெ டிக் பெலிஸ்தியர் தங்கள் விக்கிரகங்களை விட்டுப்போனார்கள், அவைகளைத்தாவீதும் அவனுடையமனுஷரும் எடுத்த எரித்துப்போட்டார்கள்.

திரும்பவும் பெலிஸ்தியர்வந்து, ரெபாயீமென் டிகளும் தாழ்ந்த பூமியிலே பரந்தார்கள்.—தாவீது யெகோவாவின்மிடத்தில் உசாவினபொழுது, அவர், நீ போகலாகாது; அவர்களுக்குப்பின்னாகப்

(டு. அதி. க.) க.நாளா.டிக.க. ஆதி.உ.க.யி.ச. (உ) க.சாமு.யி.யி.கூ. க.சாமு.யி.க.க.யி.உ. சங்.எ.அ.எ.க. அதி.எ.எ. (க) க.நாளா.யி.க.க. உ.இரா.யி.க.யி.எ. நியா.யி.க.யி.க. க.சாமு.உ.க.யி.ச. (ச) க.நாளா.உ.க.க.க. (டு) அதி.உ.யி.க. (சு) நியா.க.உ.க. யோச.யி.டு.சு.க. நியா.க.அ. (எ) வச.க. க.இரா.உ.யி. (அ) க.நாளா.யி.க.சு.—க. (க) வச.எ. (யி) க.இரா.டி.உ. க.நாளா.யி.ச.க. (யி) உபா.யி.எ.யி. (யி) க.நாளா.யி.க.யி.சு. அதி.உ.க.யி.ச. (யி) யோச.யி.டு.அ. வசா.யி.எ.டு. (யி) அதி.உ.க. க.சாமு.உ.க.உ.ச. (உயி) வசா.உ.அ.உ.க. (உக) உபா.எ.டி.உ.டி. க.நாளா.யி.ச.யி.உ. (உஉ) க.நாளா.யி.ச.யி.க. (உக) வச.யி.க.

போய்ச்சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எ ஊ திர்ப்புறத்தில் அவர்களோடெதிர்த்து,—முசுக் கட்டைச்செடிகளின் துனியில் உலாவுஞ் சத் தங்கேட்கும்பொழுது உற்சாகங்கொள்ளு; அப் பொழுது பெலிஸ்தியரின் சேனையை முறிய அ டிக்கும்படி உணக்குமுன்னேயெகோவா பு உடுறப்பட்டுப் போவாரென்றார்.—யெகோவா தனக்குக் கட்டளையிட்டபிரகாரர் தாவீது செய்து, கேபாதொடங்கிக் கெசெருக்குப் போகும் வரைக்கும் பெலிஸ்தியரை அடித்தான்.

கா. அதிகாரம்.

க. தாவீது யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவரல்: க. ஊசா அடிக்கப்பட்டுப் பின்பு பெட்டியை ஒபெத் ஏதோம் வீட்டிற் சேர்த்தல்: டெ. பலியிட்ட நடனம்பண்ணித் தாவீது யெகோவாவின் பெட்டியைத்திரும் பவுங்கொண்டுவரல்: டெ. அதை ஆவாசத்தில் வைத்தல்: உ. மீகான் தாவீதைநிந்தல்.

பின்பு தாவீது, இராவேலருக்குள்ளே தெரிந்து கொள்ளப்பட்ட சமஸ்தமனிதரையும் கூடிவரச் செய்தான், அவர்கள் முப்பதினாயிரம்பேர்.—கெ ருபியரினமத்தியில் வாசமாயிருக்கிற சேனாபதி யாகிய யெகோவாவின்நாமம் தொழுதுகொண் ணப்படுகிற தேவனின் பெட்டியைப் பாலேயு தாவினின்று கொண்டுவரும்படி தாவீதும் அவ ளோடிருந்த சமஸ்தசனங்களும் எழுந்து புறப் பட்டுப்போய்,—தேவனுடைய பெட்டியை ஒரு புது இரத்தின்மேலேற்றி, கிபியாவிலுள்ள அபீனாபாப்பின் வீட்டிலிருந்து அதைக்கொண்டு வந்தார்கள்: அபீனாபாப்பின் புத்திரராகிய ஊசா வும் அகியோவும் அந்தப்புது இரத்ததை நடத்தி ளார்கள்.—அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலுள்ள அபீனாபாப்பின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டுவருகையில் அ கியோபெட்டிக்கு முன்போலான்.—தாவீதும் இராவேல் சந்ததியார் சமஸ்தரும் யெகோ வாவின் சமுதத்தில் தேவதானுலொறசெய்யப் பட்டகின்றமும், தம்புருவும், மிருதங்கமும், கீணையும், கைத்தாளமுமாகிய நாலாவத வாத்தி யங்களையும் முழக்கினார்கள்.

அவர்கள் நாகோனின் சூட்டுக்களத்துக்குச் சமீபத்தில்வந்தபொழுது, மாடுகள் தேவனுடைய பெட்டியை அசைத்தபடியினாலே, ஊசா தன் கையைநீட்டி அதைப்பிடித்தான்.—அதினால் யெகோவாவின் கோபம் ஊசாமேல் மூண்டது; தேவன் அவன்துணிவினிமித்தம் அங்கே அவ னை அடிக்க, அவன் தேவனுடைய பெட்டிக் குச் சமீபத்தில் இறந்துபோனான்.—யெகோ

வா ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விச னப்பட்டு, இந்நான்வரைக்கும் வழங்குகிற பிர காரம், அந்த ஸ்தானத்திற்குப்பெரெல் ஊசா வென்று பெயரிட்டான்.—தாவீது அன்றைத்தி னம் யெகோவாவுக்குப்பயந்து, யெகோ வாவின்பெட்டி என்னிடத்தில் வருவதைப்படி யென்றான்.—தாவீது யெகோவாவின் பெட் டியை நகரத்திலே தன்னிடத்தில் கொண்டுவர விரும்பாதபடியினாலே, சமீபத்திலுள்ள கித்தி யனுகிய ஒபெத் ஏதோயின் வீட்டிலே கொண்டு போய் வைத்தான்.—யெகோவாவின்பெட் டிக் கித்தியனுகிய ஒபெத் ஏதோயின் வீட்டிலே மூன்றுமாதம் தங்கிற்று: யெகோவா ஒபெத் ஏதோமையும், அவன் குடும்பத்தாரைவரையும் ஆசீர்வதித்தார்.

யெகோவா, தேவனுடைய பெட்டியினி டெ மித்தம் ஒபெத் ஏதோயின் குடும்பத்தாரையும் அ வனுக்குரியயாவையும் ஆசீர்வதித்தாரென்று, தா வீது இராசாவுக்குத்தெரிவிக்கப்பட்டது. அதினாலே தாவீதுபோய், தேவனுடைய பெட்டியை ஆனந்தத்துடன் ஒபெத் ஏதோயின் வீட்டிலிருந் து தாவீது நகரத்திற்குக்கொண்டுவந்தான்.—யெ கோவாவின் பெட்டியைச் சமக்கிறவர்கள் ஆறடிதூரஞ்சென்றபின்பு, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.—அன்றி யெ யுர் தாவீது சனல் தாவினாற் செய்யப்பட்ட எ போத்தைத் தரித்துக்கொண்டு, யெகோவா வின் சமுகத்தில் மிருந்த உற்சாகத்துடன் நட னம்பண்ணினான்.—இப்படியே தாவீதும் இராவேல் சந்ததியார்யாவரும், ஆரவாரத்தோடும் எக் காளத்தொனியோடும், யெகோவாவின்பெட் டியைக் கொண்டு வந்தார்கள்.—யெகோவா டெ வின் பெட்டி தாவீதின் நகரத்திற் பிரவேசிக்கையில், ஷவுலின் புத்திரியாகிய மீகான் பலகணி வழியாகப்பார்த்து, தாவீது இராசா யெகோ வாவின் சமுதத்திலிருந்திருக்காதனம்பண்ணுவதைக்கண்டு, தன் மனதுக்குள்ளே அவனை அவ மதித்தான்.

அவர்கள் யெகோவாவின் பெட்டியை யெ ஊன்னேகொண்டுவந்து, அதற்குத்தாவீதுஸ்தாபித் த ஆவாசத்தின் மத்தியில் அதற்குரிய ஸ்தானத் தில் அதை ஸ்தாபித்தார்கள்: பின்பு தாவீது யெகோவாவின் சந்நிதியிலே தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையுமிட்டான்.—தாவீது தகனப டிஷலிகளையும் ஸ்தோத்திரபலிகளையுமிட்ட முழுந்த பின், சேனிகளுக்குத்திபதியாகிய யெகோவா வின் நாமத்தைக்கொண்டுசனங்களினை ஆசீர்வதித் து,—இராவேலின்சமுதாயத்திலே, சமஸ்தசனங் டெ

(உச) உ. இரா. எ. க. ரியா. ச. யெ. (உடு) க. நாளா. யெ. டெ. யோச. டெ. யெ.—(க. அதி. உ.) க. நாளா. யெ. க. யோச. யெ. க. ச. சாமு. ச. ச. ச. ச. யெ. க. (க) எண். எ. க. க. சாமு. க. எ. (ச) க. சாமு. எ. க. (க) க. நாளா. யெ. க. எண். ச. யெ. (எ) க. சாமு. க. யெ. (க) ச. ந. யெ. க. உ. யெ. ஓர். க. யெ. (ய) க. நாளா. யெ. க. யெ. (யெ) க. நாளா. யெ. க. யெ. ஆதி. க. யெ. எ. ஆதி. க. யெ. (யெ) க. நாளா. யெ. க. யெ. (யெ) எண். ச. யெ. யோச. க. க. க. நாளா. யெ. உ. யெ. க. இரா. யெ. க. நாளா. யெ. உ. யெ. (யெ) யா. த. யெ. உ. யெ. ச. யெ. க. யெ. க. சாமு. உ. யெ. க. நாளா. யெ. உ. யெ. (யெ) க. நாளா. யெ. உ. யெ. (யெ) க. நாளா. யெ. உ. யெ. (யெ) க. நாளா. யெ. க. க. நாளா. யெ. க. ச. யெ. க. யெ. க. இரா. யெ. (யெ) க. இரா. யெ. க. க. நாளா. யெ. க. (யெ) க. நாளா. யெ. க.

களுக்குள்ளும் ஸ்திரிபுருஷர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியாரமும் கல்வொவ்வொரு இறைச் சித்தனும், ஒவ்வொருபடி திராட்சர சமுமாகப்பிரிந்துகொடுத்தான். பின்பு சகல சனங்களும் தங்கள் தங்கள் வீட்டுக்குப்போய் விட்டார்கள்.

உய தாவீது தன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கும்படி திரும்பிவந்தான். ஷவுலின் புத்திரியாகிய மீகாள் தாவீதை எதிர்கொண்டுவந்து, வீணொருவன் வெளியாகத் தன் வஸ்திரங்களைக் களைந்து போட்டு நிற்பதுபோல, இன்றைத்தினம் தம்முடைய தாசருடைய பணிவிடைக்காரிகளுக்கு முன்பாக தமது வஸ்திரங்களைக் களைந்துபோட்டு நின்ற இலரவேலரின் இராசா, இன்றைக்கு எவ்வளவு மகிமையுள்ளவராயிருந்தாரென்றான்.

உக அதற்குத் தாவீது, உன் பிதாவையும் அவன் குடும்பத்தாரைவரையும் விட்டு, யெகோவாவின் சனங்களாகிய இலரவேலருக்கு அதிபதியாக ஏற்படுத்தும்படி, என்னையே தெரிந்து கொண்ட யெகோவாவின் சமுகத்தில் நின்றேன்: இன்னும் யெகோவாவின் சமுகத்தில் உஉதில் நடனம் பண்ணுவேன்.—இதைப்பார்க்கிலும் இன்னும் அற்புதமே, என் பார்வைக்கு நீசனாமாவேன்: ஆனாலும் நீ குறித்த என் தாசரின் கன்னியராலோ மதிக்கப்பட்டிருப்பேன் உக என்றான்.—அதிலே ஷவுலின் புத்திரியாகிய மீகாளுக்கு மாண்பரியந்தம் பிள்ளையில்லை.

எ. அதிகாரம்.

க. தாவீது ஆலயத்தைக்கட்டவிரும்பல் அதற்கு நாதான்சமமதித்தல்: ச. நாதான் யெகோவாவாலேவப்பட்டு அதைத்தடைபடுத்தல்: டஉ. தாவீதின் வயிச்சத்துக்குத் தேவன் வாக்குத்தத்தம்செய்தல்: டஅ. தாவீது பிரார்த்தித்துத்ததித்தல்.

யெகோவா காண்கு திசையிலுமுள்ள சத்துருக்கள் சமஸ்தரினின்றும் இளைப்பாறுதலைக் கொடுத்தபின்பு, இராசா தன் வீட்டிலே வசித்திருந்தான்.—அப்பொழுது இராசா நாதானென்றும் தீர்க்கதரிசியைநோக்கி, பாரும், நான் ஏரஸ்மரத்திறை செய்யப்பட்ட வீட்டிலே வாசம்பண்ணுகிறேன், தேவனுடைய பெட்டியோ தொங்குகிறார்களுள்ளே வாசமாயிருக்கின்றதென்றுசொல்ல,—நாதான் இராசாவைநோக்கி, உம்முடைய இருதயத்திலே தோன்றுகிறபடி எல்லாவற்றையும்செய்யும்; யெகோவா உம்மோடிருக்கிறாரெயென்றான்.

அன்றிராத்திரி, நீஎன் அடியானாகியதாவீதிடத் தில்போய், அவனைநோக்கி, யெகோவா, நான் வாசம்பண்ணும்படி நீ எனக்கொரு வீடு கட்டப்போகிறாயா;—நான் இலரவேல் சந்ததியாரை எதிர்தினின்றும் புறப்படச்செய்த நான் முதல், இந்நான்வரைக்கும், நானேவீட்டிலேவாசம்பண்ணினதில்லை, கூடாரத்திலும், ஆவாசத்திலுமே அங்கங்கே உலாவினேன்.—நான் இலரவேலாகிய என்னுடைய சனங்களை யெய்க்கும்படிவித்த இலரவேலின் நியாயாதிபதிகளில் ஒருவரைநோக்கி, ஏரஸ்மரத்திறைவெனக்கொரு வீடுகட்டாதிருக்கிற தென்னவென்று, நான் இலரவேற்சந்ததியாரோடு உலாவித்திரிந்த எவ்விடத்திலாவிலும் ஒரு வாக்கைச்சொல்லியிருக்கிறேனா என்கிறான்றறு சொல்லு.—இன்னும் என் அடியானாகிய தாவீதைநோக்கி, சேனாபதியாகிய யெகோவா, நீ என் சனங்களாகிய இலரவேலருக்கு அதிபதியாயிருக்கும்பொருட்டு, ஆடுகளின்பின்னே கடந்த உன்னை ஆட்டிமந்தையைவிட்டுத்தெரிந்துகொண்டு, நீபோருமிடமெங்கும் உன்னோடிருந்து, உன்சமஸ்த சத்துருக்களையும் உன்முன்னின்றும் சேதித்து, பூமியிலுள்ள பெரியோர்களின் காமத்தைப்போல, உனக்கும் ஒரு பெரிய காமத்தை உண்டாக்கினேன்.—அதுவுமன்றி, என்சனங்களாகிய இலரவேலர்தங்கள் சுயஸ்தானத்திலே நெடுங்காலம் வாசஞ்செய்து, என்றும் நீங்காதிருக்கும்பொருட்டு அவர்களுக்கொரு ஸ்தானத்தைநிறுபணம் பண்ணி, அதில் அவர்களைநிலைப்படுத்துவேன்.—என்சனங்களாகிய இலரவேலருக்கு நான் நியாயாதிபதிகளை ஏற்படுத்தி, உன்னைச்சமஸ்த சத்துருக்களினின்றும்விலக்கி இளைப்பாறும்படிசெய்த காலம்வரைக்கும் கடத்ததுபோல, இனி ஒரு பொழுதும் துஷ்டசனங்கள் அவர்களை முன்போலக் கிடுகிடுசப்படுத்த மாட்டார்களென்று சொல்லுகிறாரென்றும்,—யெகோவா, உனக்கு ஒரு வீடுகட்டவேன், உன் ஆயுள் நாட்கள் பூரணமாகி, உன் பிதாக்களுடன் நீ மகாசித்திரை அடையுங்காலத்தில், உன்உதரத்தில் தோன்றும் உன்சுயசத்தியை ஸ்தாபிப்பேன், அவன் இராச்சியத்தை நிலைப்படுத்துவேன்.

அவன் என் காமத்தினியித்தம் ஒரு ஆலயத்தைக்கட்டுவான், அவனுடைய இராசாசனத்தைச்சதா காலமும் நிலைப்படுத்துவேன்.—நான் அவனுக்குப்பிதாவாயிருப்பேன், அவன்எனக்குப் புத்திரனாவான். அவன் பாவஞ்செய்வானெனில்,

(உய) சல்.கல். வச.யிச.யிக. க.சாமு.யிக.உச. நியா.க.ச. (உக) க.சாமு.யிக.யிச. (உக) க.சாமு.யிக.கி. எசா. உஉயிச. மத்.க.உடு.—(எ. அதி. க.) க.நாளா.யிச.க. (உ) அதி.கி.யிக. அப்.எ.சக. யாத்.உக.க. (க) க.இரா. அ.யிச.யிச. க.நாளா.உஉ.எ. (ச) க.இரா.கி.க. க.நாளா.உஉ.அ. (இ) க.இரா.அ.யிச. யாத்.சய.யிச.யிக.க.ச. (ஈ) லேவி.உக.யிச.யிச. உபா.உக.யிச. க.நாளா.யிச.க. அதி.கி.உ. சங்.எ.எ.எ.மத்.உக. அப்.உயி.உ.அ. (எ) க.சாமு.யிக.யிச.யிச. சங்.எ.அ.யி. (அ) க.சாமு.யிச.யிச. க.சாமு.க.க. சங்.அ.க.உக. ஆதி.யி.உ.உ. (க) சங்.சச. க. ஏரே.உச.க. ஆமோ.க.யி. சங்.அ.க.உஉ (ய) நியா.உயிச.யிச.யிக. க.சாமு.யிச.யிக. சங்.நக.ச.உ. வச.க. (யி) யாத்.க.உக. வச.உ.எ. க.இரா.யிக.க.அ. க.இரா.உ.க. உபா.க.யிச. க.இரா.க.உ.க. அப்.யிக.க. க.இரா. அ.உயி. சங்.நக.உயி. (யி) க.இரா.கி.கி. க.நாளா.உஉ.யி. வச.யி. சங்.அ.க.ச.உ.க.க.க. (யி) சங்.அ.க.உக.உ.எ. எபி.க.கி. சங்.அ.க.யி.க.க.க.க.க.க.

நான் அவனை மனிதருடைய மிலாற்றினாலும், மனுபுத்திரரின் அடிகளினாலும் தண்டிப்பேன்.—
யச நான் உன் சமூகத்தினின்றும் தள்ளிப்போட்டு வடிவிலாவிட்டு என் அனுக்கிரகத்தை நீக்கினது யெடு போல, அவனைவிட்டு நீக்கமாட்டேன்.—உன் வமிசமும் உன் இராச்சியமும் உனக்கு முன்பாகச் சதாகாலமும் நிலைப்படும்: உன் சிங்காசனமும் சதாகாலமும் நிலைப்படுமென்றுஞ் சொல்லுகிறாரென்பதைச் சொல்லவேண்டுமென்று,—
யசு யெடு கோவாவின் வாக்குநாதானுக்குக்கிடைத்த யெது.—பின்பு நாதான் இந்தச்சமஸ்தவாக்குகளின் படிக்கும், தரிசனத்தின்படிக்கும் தாவீதிடத்தில் படுகினான்.

யஅ அதினாலே தாவீது இராசாஉள்ளேபோய், யெடு கோவாவின் சமூகத்திலிருந்து, தேவனாகிய யெடு கோவாவே, நீர் என்னை இதுவரைக்கும் யசு நடத்திவர நான் ஆர்; என்வமிசமென்ன.—தேவனாகிய யெடு கோவாவே, உமது பார்வைக்கு இது ஒரு அற்பகாரியம், இன்னும் நெடுங்காலத்தின் பின்வரும் உமது அடியானின் வமிசத்தைக்குறித்த உய்தும்பேசினீர்.—தேவனாகிய யெடு கோவாவே, இதுவா மனிதருக்கேற்ற முறைமை; இதுவன்றித் தாவீது உமக்கென்ன சொல்லக்கூடும்; தேவனாகிய யெடு கோவாவே, நீர் உமது அடியானையுடைய உரிமையாகிய அறிவிக்கும்படி, உமது வாக்கினியித்தம் உமதுள்ளத்துக்கேற்ற இந்த மகத்துவமான காரியங்களைல்லாவற்றையும் செய் உஉதீர்.—ஆதலால் தேவனாகிய யெடு கோவாவே, நீரே மகத்துவமானவர்: நாங்கள் எங்கள் காதினுற கேள்விப்பட்ட எல்லாவற்றின்படிக்கும், உமக்கு நிகரொருவருமில்லை. உம்மையன்றி வேறு உக தேவனில்லை.—எகிப்தினின்றும், அந்நிய சாதி களினின்றும், அவர்கள் தேவர்களினின்றும், நீர் மீட்ட உமது சனங்களுக்கு முன்பாக, அவர்கள் நியித்தமும் அவர்கள் தேசத்தினியித்தமும் மகத்துவமும் பயங்கரமுமான கிரியைகளைச் செய்தீர்: இப்படித் தேவன் தமது நாமம் விளங்கும்படி தமக்கென்று தாம் மீட்ட உமது சனங்களாகிய இஸரவேலரைப்போலப் பூலோகத்தில் ஒரு சா உசதியுண்டா.—உமது சனங்களாகிய இஸரவேலர் சதாகாலமும் உமக்குரிய சனங்களாயிருக்கும்படி, அவர்களை நிலைப்படுத்தினீர்: யெடு கோவா உடுவாகிய நீரே அவர்களுக்குத் தேவனானீர்.—தேவனாகிய யெடு கோவாவே, உமதடியானையும், அவன் குடும்பத்தையுக்குறித்து நீர் சொன்ன வாக்கைச் சதாகாலமும் நிலைப்படுத்தி, நீர் சொல்லிய உசுபடிசெய்வீராக.—சேனாபதியாகிய யெடு கோவா இஸரவேலருக்குத் தேவனென்று சொல்லி, உம

து நாமம் சதாகாலமும் துதிக்கப்படுவதாக: உமது அடியானாகிய தாவீதின் வமிசம் உமது சமூகத்தில் நிலைத்திருப்பதாக.—சேனைகளுக்கு அதிப உளதியாகிய யெடு கோவாவே, இஸரவேலின் தேவனே, நான் உனக்கொரு வீடுகட்டுவேனென்று நீர் உமதடியானுக்குத் தெரிவித்தீர்: ஆதலால் உமக்கிரந்தப் பிரார்த்தனைபண்ண உமது அடியானின் மனம் உச்சாகக்கொண்டது.—தேவனாகிய யெடு கோவாவே, நீரே சத்திய தேவன். உமது வாக்குஞ் சத்தியம், நீர் உமது அடியானுக்கு இந்த மங்கலவாக்கை அருளினீர்.—தேவனாகிய யெடு கோவாவே, உமது அடியானின் வமிசம் சதாகாலமும் உமது சமூகத்தில் நிலைப்பெறும்படி அருள்வீர், நீரே வாக்குத்தந்தீர்: உமது ஆசீர்வாதத்தினால் உமது அடியானின் வமிசம் சதாகாலமும் ஆசீர்வதிக்கப்படுவதாக என்றான்.

௮. அதிகாரம்.

க. பெலிஸ்தியரும் மோவாபியருமாகிய சனங்களைத் தாவீது வசப்படுத்தல்: க. ஆதேசரையும் ஓரியசனங்களையும் தாழ்ச்சிப்படுத்தல்: க. தோயிராசா தன் புத்திரனைத் தாவீதிடத்தில் அனுப்பல்: யச. ஏதோம்தேசத்திலே துருக்கத்தை ஸ்தாபித்தல்: யசு. தாவீதுக்கு ஆதினமான பிரதான அபிபிதிகளின்பெயர்.

பின்பு தாவீது பெலிஸ்தியரை முறிய அடித்து அவர்களைத் தன்வசப்படுத்தி, பெலிஸ்தியர்கையினின்றும் மெத்தேக் அமாவைப் பிடித்துக் கொண்டான்.—அவன் மோவாபியரையும் முறிய அடித்து, தரையிலே தள்ளி அவர்கள்மேல் இரண்டொன்போட்டு அளந்து, ஒருபங்கு மனிதரைக்கொண்டு, சம்பூரணமான மற்றப்பங்கானவர்களை உயிரோடே விட்டான். அதினாலே மோவாபியர் தாவீதுக்கு அடிமைகளாகி, அவனுக்குப் பரிதானம் கொடுத்துவந்தார்கள்.

தாவீது பிறுத்த திரத்திலுள்ள தன் எல்லையை வசப்படுத்திக்கொள்ளும்படி புறப்பட்டுப்போகையில், ரேகோப்பின் புத்திரனும், சோபாவின் இராசாவாகிய ஆதேசரையும் அடித்து,—ஆயிரம் ரதங்களையும், எழுதாறு குதிரைவீரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் தூறு இரதங்களை மாத்திரம் வைத்துக் கொண்டு, மற்ற இரதங்களெல்லாவற்றையுஞ் சேதித்துப்போட்டான்.—சோபாவின் இராசாவாகிய ஆதேசருக்குத் துணை செய்யும் பொருட்டு, தமஸ்கு நகரவாசிகளாகிய ஓரியர் வந்த பொழுது, தாவீது அந்த ஓரியரில் இருபத்திராயிரம்பேரைக் கொன்றுபோட்டான்.—தமஸ்கு வலுள்ள ஓரியராவிலே தாவீது தாணையங்களை

(யச) க.சாமு.யெடு.உக.உஅ. க.இரா.யக.யக.கூச. (யெடு) வச.யெ. சங்.அக.கூச.கூச. யோவா.யெ.கூச. (யஅ) ஆதி.கூ.உ.ய. (யக) வச.யக.யெ. ஏசா.இடு.அ. (உய) ஆதி.யஅ.யக. சங்.கூக.க. (உஉ) க.நாளா.யசு.உ.உ.உ.உ. க.நாளா.உ.இடு. சங்.சஅ.க. சங்.அசு.ய. எரே.ய.சு. உபா.கூ.உச. க.சாமு.உ.உ. சங்.அசு.அ. ஏசா.சடு.இ.யஅ.உ.உ. (உக) உபா.ச.எ.கூ.கூச. சங்.சா.எ.உ. உபா.கூ.உச. நிகி.க.ய. (உச) உபா.உசு.யக சங்.சஅ.யசு. (உஎ) ருத்.ச.ச.க.சாமு.க.யெடு. (உஅ) யோவா.யெ.யெ. (உக) அதி.உஉ.இடு.—(அ) அதி.க.) க.நாளா.யஅ.க. (உ) எண்.உசு.யெ. வச.கூ.யசு. சங்.எ.உ.ய. க.சாமு.ய.உ.எ. (க) க.நாளா.யஅ.கூ. அதி.யசு. சங்.கூ.ய. ஆதி.யெடு.யஅ. (ச) க.நாளா.யஅ.சு. யோசு.யக.கூ.கூ. (இ) க.இரா.யக.உக.உசு.உ.இடு. (சு) வச.உ. வச.யசு. அதி.எ.அ.

ஸ்தாபித்தான்: ஆரியர் தாவீதுக்கடிமைகளாகி, அவனுக்குப் பரிதானம் கொடுத்துவந்தார்கள். தாவீது போன இடமெங்கும் யேகோவா அவனை இரட்சித்துவந்தார்.—ஆததேசரின் பணி விடைக்காரர் வைத்திருந்த பொற்பரிசைகளைத் தாவீது பறித்து யெரூஷலேமுக்குக் கொண்டு வந்தான்.—ஆததேசரின் கரங்களாகிய பெற்றுவிலும், பேரோதாயிலும், தாவீது இராசா மிருதியான பித்தனைகளை எடுத்துவந்தான்.

க தாவீது ஆததேசரின்சேனைகளைத்தையும்முறிய அடித்தானென்று அமாத்தின் இராசாவாகிய தோய்கேள்விப்பட்டபொழுது,—அந்தஆததேசர் தன்னோடும் யுத்தஞ்செய்திருந்தபடியால், தாவீது இராசாவிடத்தில் வாழ்வை விசாரித்தல், அவன் ஆததேசருடன் யுத்தம்பண்ணி அவனைமுறிய அடித்ததினிமித்தம் அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோய் தன்புத்திரனாகிய யோராமை அவனிடத்தில் அனுப்பினான்: இவன்வெள்ளிப்பாத்திரங்கனையும், பொற்பாத்திரங்கனையும், பித்தனைப் பாத்திரங்கனையும் கொண்டுவந்தான்.—

ஐக தாவீது இராசா தான் வசப்படுத்தின ஆரியர், மோவாபியர், அம்மோன் வமிசத்தார், பெலிஸ்தியர், அமலேக்கியரென்னுஞ்சகல சாதிகளிடத்திலும், ரேகோப்பின் புத்திரனாகிய ஆததேசரொன்றிற சோபாவின் இராசாவிடத்திலும்கொண்டனையிட்ட பொருளையும்,—தான் எடுத்த பொன் வெள்ளிகளோடுயேகோவாவுக்குநிவேதனம் பண்ணினான்.—தாவீது உப்பையுடைய தாழ்ந்த பூமியில் பதினெண்ணாயிரம் ஆரியரைமுறிய அடித்துத்திரும்பிவந்தகாலத்தில் கீர்த்திபெற்றான்.

ஐச அவன் ஏதோயிலுந் தாணையங்களை ஸ்தாபித்தானால், ஏதோய் எங்கும் தாணையங்களை ஸ்தாபித்ததினால், ஏதோயியர் சமஸ்தரும் தாவீதுக்கடிமைகளானார்கள். தாவீது சென்ற இடமெங்கும் யேகோவா தாவீதுக்கு இரட்சித்துவந்தார்.—

ஐடி தாவீது இலாசரவேலர் யாவரையும் பரிபாலனம் பண்ணி, தன் சமஸ்த சனங்களையும் நீதியுடன் விசாரித்து நியாயஞ்செய்துவந்தான்.—சேருயாவின் புத்திரனாகிய யோவாப் அவன் பிரதான சேனையினான். அகிலூத்தின் புத்திரனாகிய யோஷாபாத் இகிகாச கர்த்தனானான்.—அகிலூத்தின் புத்திரனாகிய சாதோக்கும், அப்பாதாரின் புத்திரனாகிய அகிலேமலேக்கும் ஆசாரியர்க ளானார்கள்; செராயா இலேக்கனானான்.—யோய்தாவின் புத்திரனாகிய பிரயா கிரேத்தியருக்கும் பெலேத்தியருக்குந் தலைவனானான்; தாவீதின் புத்திரர் பிரதான அபிபதிகளானார்கள்.

க. அதிகாரம்.

க. ஷவுவ்வமிசத்தைக்குறித்துத் தாவீது வினாவல்: ஐ. மெபீவோஷேத்தைத் தாவீதினிடத்தில்கொ

ண்டவரல்: எ. மெபீவோஷேத்தைத் தன்போசனிடத்திலிருந்தி ஷவுவின் பூமி முழுவதும் அவனுக்குக் கொடுத்தல்: க. சீபாவை மெபீவோஷேத்தின் கீழாக நியமித்தல்.

தாவீது, யோனாதானினிமித்தம் நான்தயைசெய்ய இன்னும் ஷவுவின் குடும்பத்தில் மீந்திருக்கிற வனுண்டாவென்றுகேட்டான்.—அதினால் ஷவுவின் குடும்பத்தில் சீபாவென்றுபெயர்கொண்ட பணிவிடைக்காரனொருவனைத் தாவீதினிடத்தில் அழைத்துவந்துவிட, இராசா அவனைநோக்கி, நீ சீபாவாவென்றுகேட்க; அவன் அடியெனென்றான்.—பின்பு இராசா, தேவனைப்போலநான்தயைசெய்ய, ஷவுவின் குடும்பத்தாரில் இன்னும் எஞ்சியிருக்கிறவனுண்டாவென்றுகேட்க, சீபா இராசாவைநோக்கி, யோனாதானுக்கொரு புத்திரனிருக்கிறான், அவன்கால்சுளிர்ண்டும் முடமென்றான்.—அவனென்கேயென்றுஇராசா இவனிடத்தில்கேட்க, சீபா இராசாவைநோக்கி, அவன்லோதேபாரில் அம்மியேவின் புத்திரனாகிய மாகீரீன்வீட்டிலேயிருக்கிறானென்றான்.

அப்பொழுது தாவீது இராசா, லோதேபாரிலிருந்த அம்மியேவின் புத்திரனாகிய மாகீரீன்வீட்டுக்கு ஆணைப்பி, அவனை அழைப்பித்தான்.—ஷவுவின் பெளத்திரனும், யோனாதானின் புத்திரனாகிய மெபீவோஷேத் தாவீதினிடத்தில் வந்த பொழுது, அவன் முகங்குப்புறவிழுந்துகமஸ்காரம்பண்ணினான். தாவீது மெபீவோஷேத்தேயென்றுசொல்ல, அவன் அடியெனென்றான்.—தாவீது அவனைநோக்கி, பயப்படவேண்டாம்: உன்பிதாவாகிய யோனாதானிமித்தம் நான்நிச்சயமாய் உனக்குத்தயைசெய்து, உன்பிதாவாகிய ஷவுவின் நிலங்களைல்லாம் உனக்குத்திரும்பத்தருவேன்; நீஎன்போசனபந்தியில் நித்தமும்போசனம்பண்ணுவாயென்றான்.—இவன் கமஸ்காரம்பண்ணி, நீர் செத்தநாய்பொன்ற என்னைநோக்குகிறதற்கு, உமத்தியாய் எம்மாத்திரமென்றான்.

பின்பு இராசா ஷவுவின் பணிவிடைக்காரனாகிய சீபாவையழைத்து அவனிடத்தில் ஷவுவலுக்கும் அவன் வமிசத்துக்குமுறியதெல்லாவற்றையும் உன் எசமானின் புத்திரனுக்குக்கொடுத்தேன்.—ஆதலால்நீயும், உன்புத்திரரும், உன்பணிவிடைக்காரரும் அவனுக்காக அவன் நிலத்தைப் பயிரிட, உன்எசமானனின் புத்திரனுக்குப் போசனநிமித்தம் அதின் விளைவைச்சேர்ப்பாயாக: உன் எசமானனின் புத்திரனாகிய மெபீவோஷேத் நித்தமும் என் போசனபிடித்திலே போசனம் பண்ணுவானென்றான், சீபாவுக்குப் பதினைந்து புத்திரரும், இருபது பணிவிடைக்காரருமிருந்தார்கள்.—சீபா இராசாவைநோக்கி, என் ஆண்டவனாகிய இராசா தமதடியானுக்குக்கட்ட

(எ) க.இரா.ஐ.ஐச. (அ) க.நாளா.ஐ.அ. (க) க.நாளா.ஐ.க. (ஐ) க.நாளா.ஐ.ஐ. (ஐஉ) க.இரா.எ.ஐ.க. க.நாளா.ஐ.ஐ.க. (ஐக) உ.இரா.ஐ.ச.எ. க.நாளா.ஐ.ஐ.உ. சங்.க.ஐ. (ஐச) ஆதி.உ.எ.உ.க.எ.ச.ஐ. எண்.உ.ச.ஐ. வச.க. (ஐச) ஆதி.ஐ.க.ஐ.க. க.நாளா.ஐ.க.ச. க.இரா.ச.க. (ஐஎ) க.நாளா.உ.ச.க. (ஐஅ) க.நாளா.ஐ.அ.ஐ.எ. க.சாமு.க.ஐ.ஐ.ச. ஆதி.உ.ஐ.உ.ச.—(க.ஆதி.க.) க.சாமு.ஐ.அ.க. நீதி.உ.எ.ஐ. (உ) ஆதி.ஐ.ச.க. (க) க.சாமு.உ.ஐ.ஐ.ச. ஆதி.ச.ச. (ச) ஆதி.ஐ.எ.உ.எ. (எ) வச.க.க. (அ) க.சாமு.உ.ச.ஐ.ச. (க) ஆதி.ஐ.க.ச. (ஐ) வச.எ.ஐ.ஐ.க. ஆதி.ஐ.க.உ.அ. ஆதி.ஐ.க.ஐ.எ.

யக. அதிகாரம்.

க. ரப்பாவை விரோதித்தல்: உ. பத்ஷேபாவோ
டே தாவீது விபசாரஞ் செய்தல்: சு. ஊரியா
வுக்குத் தாவீது அநியாயஞ்செய்தல். யச. ஊரி
யாவைக் கொல்லும்படியோவாப்பிடத்தில்பத்
திரத்தை யனுப்பல்: யஅ. ஊரியா கொல்லப்
பட்டசெய்திதாவீதுடத்தில்வந்துசேர்தல்:உஉ.
யோவாப்பிடத்தில் தாவீது உத்தரம் அனுப்பல்:
உச. தாவீது பத்ஷேபாவைவிவாகஞ்செய்தல்.

மறுவருஷம் இராசாக்கள் யுத்தத்துக்குப் புறப்
படுங்காலத்தில், தாவீது யோவாப்பையும், அவ
னுடனே தன் பணிவிடைக்காரரையும், சமஸ்த
இலரவேலாரையும் அனுப்ப; அவர்கள் அம்மோன்
சந்தியாரைச் சங்கரித்து, ரப்பாகரத்தை முந்
றிக்கைபோட்டார்கள். தாவீதுயெருஷலேயிவி
ருந்துவிட்டான்.

உ பின்பு ஒருகாட்சாயங்காலத்தில்தாவீது தன்ப
டுக்கையைவிட்டெழுந்து, அரமனைபின் உப்பரி
கைமேல்உலாவுகையில், கண்ணுக்குமகாசெனந்
தரவதியாகிய ஒருஸ்திரி ஸ்கானம்பண்ணுவதை

க உப்பரிசையினின்று கண்டான்.—அந்த ஸ்திரி
ஆரென்று தாவீது ஆளனுப்பிவிசாரிக்க, அவன்
இலியாயின் புத்திரியும், எத்தியனான ஊரியா
வின் மனைவியுமாகிய பத்ஷேபா அல்லவா என்
றார்கள்.—அப்பொழுது தாவீது ஆளனுப்பி அவ
னை அழைப்பிக்க, அவன் அவனிடத்தில்வந்தான்,

தன் அசரி நீங்கும்படி சுத்திபண்ணிக்கொண்ட
அவளுடனே, அவன் சயனித்தான்: பின்பு அ
வன் தன்வீட்டுக்குத் திரும்பிவிட்டான்.—அந்தஸ்திரி
கருப்பவதியாகி, நான் கருப்பவதியாயிருக்கி
றேனென்று தாவீதுக்குச் சொல்லியனுப்பினான்.

உ அப்பொழுதுதாவீது எத்தியனான ஊரியாவை
என்னிடத்தில் அனுப்பிவிடென்றுயோவாப்புக்
குச்சொல்லியனுப்ப, யோவாப்பஊரியாவைத்தா
விடத்தில் அனுப்பினான்.—ஊரியா அவனி
டத்தில்வந்தபொழுது தாவீது அவனைநோக்கி,

யோவாப்பசுகமேயிருக்கிறானா; சனங்க்கசுகமேயி
ருக்கிறார்களா; யுத்தம் எப்படி நடக்கின்றதுஎன்
றுவினாவியபின்,—நீ உன்வீட்டுக்குபோய், பாத
சுத்தி செய்வாயென்று ஊரியாவுக்குச் சொன்
னான். ஊரியா அரமனையைவிட்டுப்புறப்பட்ட,

அவன்பின் இராசாவிடத்தினின்றும் போசனம
னுப்பப்பட்டது.—ஊரியாதன்வீட்டுக்குப்போ
காமல், தன் ஆண்டவனுடைய பணிவிடைக்கா
ரர் சகலரோடும் அரமனை வாசலிலே படுத்திருந்
தான்.—ஊரியா தன்வீட்டுக்குப் போகவில்லையெ
ன்பது தாவீதுக்குத்தெரிவிக்கப்பட்டபொழுது,

தாவீதுஊரியாவைநோக்கி, நீ பிரயாணத்தினின்
றுவந்தாயல்லவா; நீ என் வீட்டுக்குப்போகவில்
யென்று தேட்க,—ஊரியா தாவீதைநோக்கி,
பெட்டியும், இலரவேலரும், யூதாவமிசத்தாருங்

கூடாரங்களிலிருக்கவும், என்நாயனாராகியயோ
வாப்பும், என்னைவனுடைய பணிவிடைக்
காரரும் அந்தரவெளியிலே பாளையிறங்கியிருக்
கவும், நான் போசனபானம் பண்ணிக்கொண்டு,
என்மனைவியுடன்சயனிக்கும்படி என் வீட்டுக்
குப்போவேனா; இப்படிப்பட்ட ஒருகாரியத்தை
நான்செய்யமாட்டேனென்றுஉம்மேலும், உமது
பிராணன்மேலும் ஆணையிட்டுச் சொல்லுகிறே
னென்றான்.—அதினாலேதாவீதுஊரியாவைநோக்
யெ

யெ, நீ இன்றைக்குமிக்சேயிரு, நானே உன்னை அ
னுப்பிவிடுவேனென்றான். ஊரியா அன்றைக்
கும் மற்றைநாளும் யெருஷலேயிலிருந்தான்.—
தாவீது அவனை அழைக்க, அவன்வந்து இவன் யக
முன்போசனபானம் பண்ணினான், இவன் அவ
னை வெறிக்கப்பண்ணினான்: இன்னும் அவன்
தன் வீட்டுக்குப்போகாமல், தன் ஆண்டவனு
டைய பணிவிடைக்காரரோடு, தன்படுக்கையி
லே போய்ப்படுத்துவிட்டான்.

பின்பு காலமே தாவீது யோவாப்புக்கு ஒரு யச
கடிதம்எழுதி, ஊரியாவின்செய்கையில்கொடுத்தனுப்
பினான்.—அந்தநிருபத்தில், நீங்கள் கொடியயுத்
தமுகத்தில் ஊரியாவை நிறுத்தி, அவன் வெட்
டுண்டு இறந்துபோகும்படி, அவனை விட்டுப்
பின்வாங்கி விடுங்கனென்று, எழுதியிருந்தான்.—
யோவாப்ப நகரத்தை உற்றுப்பார்த்து, வீரர்நிற்கு யக
மிடத்தை அறிந்து, அதிலே ஊரியாவை நிறுத்
தினான்.—நகரத்தார் புறப்பட்டவெந்து, யோவாப்
யெ புடன் யுத்தஞ்செய்ய, தாவீதின் பணிவிடைக்
காரராகிய சனங்க்களிற் சிலர் விழுந்தார்கள்; எத்
தியனாகிய ஊரியாவும் மாய்ந்துபோனான்.

பின்பு யோவாப்ப அந்த யுத்தத்தின் சமாளரங்
யெ கன்யாவற்றையுந் தாவீதுக்குத் தெரிவிக்கும்படி
ஆளனுப்பினான்.—அவன் தூதனைநோக்கி, நீ யுத்
தத்தின் சமாளரங்களைச்சொல்லிமுடிந்தபின்பு,
இராசா கோப்புகொண்டு, உன்னைநோக்கி, யுத்
தஞ்செய்கையில் நீங்கள் நகரத்துக்கு அவ்வளவு
சமீபத்திற்போய்நெருங்கினதென்ன; மதிலினி
ன்றும் அவர்கள் எய்வார்களென்று நீங்களறி
யவில்லையா;—எருப்பேவெடுத்தின்புத்திரனாகிய உச
அபிமேலேக்கைக்கொன்றதார்; தேபேத்சில் அ
வனிற்றுபோக ஒருஸ்திரி மதிலினின்றும் ஒரு
வந்திரக்கல்லுத்துண்டை எறிந்தாளல்லவா; நீங்
கள் மதிலுக்குச்சமீபத்தில் நெருங்கினதென்ன
வென்று சொல்லாமலும், நீ, எத்தியனாகிய ஊரி
யா வென்றும் உமதடியானும் இறந்துபோனா
னென்று சொல்லென்றான்.

பின்பு தூதன் புறப்பட்டவெந்து, யோவாப்ப உஉ
தன்னை அனுப்பின் செய்திகளெல்லாவற்றையும்
தாவீதுக்குத்தெரிவித்தான்.—பின்னும் அந்தத்தூ உச
தன் தாவீதைநோக்கி, அந்தச்சனங்க்கள் எங்களை
மேற்கொண்டு வெளியில் எங்களை எதிர்த்துவ

பின்பு காலமே தாவீது யோவாப்புக்கு ஒரு யச
கடிதம்எழுதி, ஊரியாவின்செய்கையில்கொடுத்தனுப்
பினான்.—அந்தநிருபத்தில், நீங்கள் கொடியயுத்
தமுகத்தில் ஊரியாவை நிறுத்தி, அவன் வெட்
டுண்டு இறந்துபோகும்படி, அவனை விட்டுப்
பின்வாங்கி விடுங்கனென்று, எழுதியிருந்தான்.—
யோவாப்ப நகரத்தை உற்றுப்பார்த்து, வீரர்நிற்கு யக
மிடத்தை அறிந்து, அதிலே ஊரியாவை நிறுத்
தினான்.—நகரத்தார் புறப்பட்டவெந்து, யோவாப்
யெ புடன் யுத்தஞ்செய்ய, தாவீதின் பணிவிடைக்
காரராகிய சனங்க்களிற் சிலர் விழுந்தார்கள்; எத்
தியனாகிய ஊரியாவும் மாய்ந்துபோனான்.

பின்பு யோவாப்ப அந்த யுத்தத்தின் சமாளரங்
யெ கன்யாவற்றையுந் தாவீதுக்குத் தெரிவிக்கும்படி
ஆளனுப்பினான்.—அவன் தூதனைநோக்கி, நீ யுத்
தத்தின் சமாளரங்களைச்சொல்லிமுடிந்தபின்பு,
இராசா கோப்புகொண்டு, உன்னைநோக்கி, யுத்
தஞ்செய்கையில் நீங்கள் நகரத்துக்கு அவ்வளவு
சமீபத்திற்போய்நெருங்கினதென்ன; மதிலினி
ன்றும் அவர்கள் எய்வார்களென்று நீங்களறி
யவில்லையா;—எருப்பேவெடுத்தின்புத்திரனாகிய உச
அபிமேலேக்கைக்கொன்றதார்; தேபேத்சில் அ
வனிற்றுபோக ஒருஸ்திரி மதிலினின்றும் ஒரு
வந்திரக்கல்லுத்துண்டை எறிந்தாளல்லவா; நீங்
கள் மதிலுக்குச்சமீபத்தில் நெருங்கினதென்ன
வென்று சொல்லாமலும், நீ, எத்தியனாகிய ஊரி
யா வென்றும் உமதடியானும் இறந்துபோனா
னென்று சொல்லென்றான்.

பின்பு தூதன் புறப்பட்டவெந்து, யோவாப்ப உஉ
தன்னை அனுப்பின் செய்திகளெல்லாவற்றையும்
தாவீதுக்குத்தெரிவித்தான்.—பின்னும் அந்தத்தூ உச
தன் தாவீதைநோக்கி, அந்தச்சனங்க்கள் எங்களை
மேற்கொண்டு வெளியில் எங்களை எதிர்த்துவ

பின்பு தூதன் புறப்பட்டவெந்து, யோவாப்ப உஉ
தன்னை அனுப்பின் செய்திகளெல்லாவற்றையும்
தாவீதுக்குத்தெரிவித்தான்.—பின்னும் அந்தத்தூ உச
தன் தாவீதைநோக்கி, அந்தச்சனங்க்கள் எங்களை
மேற்கொண்டு வெளியில் எங்களை எதிர்த்துவ

(யக. அதி. க.) க.இரா.உ.ய.உஉ,உச. உ.நாளா.கச.ய. க.நாளா.உ.ய.க. (உ) உபா.உ.உ.அ. ஆதி.க.ச.உ. யோபு.க.க.
க. மந்த.இ.உ.அ. (க) அதி.உ.க.க.க. (ச) சங்.இ.க. யா.க.ய.ச. லேவி.ய.இ.ய.க.உ.அ. லேவி.ய.அ.ய.க. (அ) ஆதி.ய.அ.ச.
(யக) அதி.எ.உ.ச. அதி.உ.ய.க. (யக) ஆதி.ய.க.க.க.க.இ.வ.ச.க. (யச) க.இரா.உ.ச.அ.க. (யஇ) அதி.ய.உ.க. (உச)
சியா.க.இ.க. சியா.ச.க.உ.

ருகிறபொழுது, நாங்கள் நகரவாசலுமட்டுமே அ வர்களோடு யுத்தஞ்செய்துகொண்டுபோனோம்.-
 ௨௪ அதிலே வில்லீராமதிலினின்றும் உமதடியார் மேல் எய்ய, இராசாவின் பணிவிடைக்காரரிற் சி லர் இறந்துபோனார்கள், எத்தியனாகிய ஊரியா வென்னும் உமதடியானு மிறந்து போனானென் னென்றுள்.-அப்பொழுது தாவீது அந்தத்தூதனைநோக் கி, நீ யோவாப்பிடத்தில், இந்தக்காரியத்தைக்கு றித்து நீ விசனப்படவேண்டாம், கட்கம் ஒருவ ரைப்போலவே மற்றவர்களையும்பட்சிக்கின்றது: நீ இன்னும் நகரத்துக்கு விரோதமாக அதிகதிட மாய்யுத்தஞ்செய்து, அதை வசப்படுத்திப்போடு என்றுசொல்லி, இவ்விதமாய் அவனைத்தையிரி யப்படுத்தென்றான்.

௨௬ ஊரியாவின் மனைவி தன் புருஷனாகிய ஊரி யா இறந்துபோனதைக் கேள்விப்பட்டிடு, தன் பு ளருஷனுக்காகத் துக்கங்கொண்டாடினாள்.-துக்க நாட்கள் நிறைவேறினபின் தாவீது ஆளனுப்பி, அவனைத் தன் வீட்டுக்கு வருவித்தான், அவன் அவன் மனைவியாகி, அவனுக்கொரு புத்திரனைப் பெற்றான்.தாவீதுசெய்தஅந்தக்கருமம் யெகோ வாவின்பார்வைக்குத்தீதாயிருந்தது.

யெ. அதிகாரம்.

௧. நாதான் ஆட்டுக்குட்டியை உவமித்தல்: எ. நா தான் தாவீதைக்கண்டிடுக்க, இவன் தன் பாவத் தைஉணர்ந்துசொல்லி,மன்னிப்படைதல்:யெ. தாவீதின் பிள்ளை சாதல்: ௨௪. சலோமோன் உற்பத்தியாதல்: ௨௬. ரப்பாவசப்படல்.

பின்பு யெகோவா நாதானைத்தாவீதினிடத் தில் அனுப்பினார். இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி, ஒரு நகரத்தில் ஐசுவரியவா னுந் தரித்திரனுமாகிய இருவரிருந்தார்கள்.-அந் த ஐசுவரியவானுக்கு அநேக ஆமொடுகளிருந்த ன்.-தனித்திரனுக்கோ அவன்கொண்டவளர்த்த ஒருசிறு ஆட்டுக்குட்டியை யன்றி வேறென்று மில்லை, அது அவனோடும் அவன் பிள்ளைகளோ டிருந்து வளர்ந்து, அவன் போசனத்திற்புசித் து, அவன் பாத்திரத்திலேகுடித்து, அவன் மடியி லே படுத்தி, அவனுக்கொரு குமாரத்திக்கொப் பாயிருந்தது.-பிரயாணக்காரனொருவன் அந்த ஐசுவரியவானிடத்தில் வந்தபொழுது, அவன் தன்னிடத்தில்வந்த அந்தப் பிரயாணக்காரனுக் குப்பாகம் பண்ணும்படி தன் சுய ஆமொடுகள் லொன்றையுப் பிடிக்கவிருப்பாமல், அந்தத்தரித் திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து,தன்னி டத்தில் வந்த அந்த மனிதனுக்குச் சமைப்பித்தா னென்றான்.-தாவீது அந்தஐசுவரியவான்மேல்த னக்குமிகவுங்கோபமுள், நாதானைநோக்கி, யெ கோவாநித்தியராணல், இந்தக்காரியத்தைச்செ ய்தஅந்தமனிதன் சாகவேவேண்டும்.-இவன் சற்

றுமிரக்கமில்லாமல் இந்தக்காரியத்தைச்செய்தப டியினால் அந்த ஆட்டுக்குட்டியினிமித்தம்,நாளு மடங்கு திரும்பக்கொடுக்கவேண்டுமென்றான்.

நாதான் தாவீதை நோக்கி, நீரே அந்தமனி தன். இஸரவேலின் தேவனாகிய யெகோ வா, நானுன்னை இஸரவேலருக்கு இராசாவாக அபிஷேகம் பண்ணினேன், ஷவுலின்கையினி ன்றும் உன்னைவிடுவித்தேன்;-உன் ஆண்டவனு டையருடம்பத்தையும், உன்மார்பில் அவன்மனை வியரையும் தந்தேன், இஸரவேல் வமிசத்தாரை யும் யூதா வமிசத்தாரையும் உனக்குத்தந்தேன்; இதுஉனக்குப் போதாதிருந்தால், இன்னுமுனக் கு எதையாகிலுந்தருவேனே.-நீ, யெகோவா முன்னிலையிற் பாவஞ்செய்து, அவருடைய கட் டையைஅலட்சியம்பண்ணினதென்ன; எத்திய னாகிய ஊரியாவைக் கட்கத்தினாலே கொன்று போட்டாயே, நீ உனக்கு மனைவியாக அவன் ம னைவியைச் சேர்த்துக்கொண்டு, அம்மோன்சந்த தியாரின் கட்கத்தினால் அவனைக்கொன்றுபோட் டாய்.-ஆதலால்கட்கம் உன்வீட்டைவிட்டு ஒரு பொழுதும் விலகமாட்டாது; நீ என்னை அலட் சியம் பண்ணி, உனக்குமனைவியாக எத்தியனாகி ய ஊரியாவின் மனைவியைச் சேர்த்துக்கொண் டாயென்றுசொல்லுகிறார்.-இன்னும் யெகோ வுக் வா, உன் சுயவீட்டிலே நானுனக்குத் தீமையை எழுப்பப்பண்ணுவேன், உன் கண்ணுக்குமுன் னே உன்மனைவியரைப்பிடித்து உன் அயலானுக் குக்கொடுக்க, அவன் இந்தச்சூரியனுக்குமுன் னே உன்மனைவியருடன் சுயனிப்பான்.-நீ யெ யோஅந்தக்காரியத்தை இரகசியமாய்ச்செய்தாய்: நானே சமஸ்த இஸரவேலரும் இந்தச் சூரிய னுஞ்சாட்சியாய்நிற்க, இந்தக்காரியத்தைச் செய் வேனென்றுஞ் சொல்லுகிறாரென்றான்.-தாவீது யெ. நாதானிடத்தில், நான் யெகோவாவுக்கு வி ரோதமாய்ப் பாவஞ்செய்தேன்என்றான்.-நாதான் தாவீதைநோக்கி,நீசாகமாட்டாய்; யெகோவா உன்பாவம்நீங்கச்செய்தார்.-ஆயினும்நீஇந்தக்கா ரியத்தினால் யெகோவாவின் சத்துருக்கள் அ திக நிந்தனைபண்ணச்செய்தினிமித்தம், உனக் குப்பிறந்த பிள்ளை சாகவேவேண்டுமென்றான். பின்புநாதான்தன்வீட்டுக்குப்போய்விட்டான்.

அப்புறம் யெகோவா, ஊரியாவின்மனைவி யெ தாவீதுக்குப்பெற்றபிள்ளையை அடித்ததினால், அ துமிகவும்வருத்தமாயிருந்தது.-தாவீது அந்தப்பி ன்னைரித்தம் தேவனிடத்தில் பிரார்த்தனைபண் ணினான்; தாவீது உபவாசமாயிருந்து, உள்ளே போய் இராமுழுவதுந் தரையிலேகிடந்தான்.- அவன் வீட்டிலுள்ள முதியோர் தரையினின்றும் யெ அவனையெழுப்பிவிடும்படி, எழுந்து அவனிடத் தில்சென்றார்கள்: அவனோடு உடன்படவுமில்லை,

(௨௪) அதி.யெ.௧.- (யெ. அதி. ௧.) சங். ௧௧. அதி. யெ. ௧. இரா. ௨. யெ. ௧௧-௪௧. ஏசா. ௧. ௧. (௧) க. சாமு. ௨. ௨. யெ. ௧. யாத். ௨. ௨. ௧. லூக். யெ. ௧. (௪) க. சாமு. யெ. யெ. ௧. (௧) க. சாமு. யெ. யெ. ௧. எண். யெ. ௧. ௧. அதி. யெ. யெ. யெ. யெ. ௨. ௨. (யெ) ஆமோ. எ. ௧. (யெ) உபா. ௨. ௧. யெ. (யெ) அதி. யெ. ௨. ௨. (யெ) க. சாமு. யெ. ௨. ௨. அதி. ௨. ௨. யெ. யெ. ௨. ௨. சங். ௧. ௨. ௨. சங். ௧. ௨. ௨. ௧. ரீதி. ௨. ௧. யெ. அதி. ௨. ௨. யெ. யெ. ௨. ௨. ௧. சங். ௧. ௨. ௨. ௧. மீசா. எ. யெ. ௧. ௧. ௧. ௧. (யெ) ஏசா. ௧. ௨. ௧. எசேக். ௧. ௨. ௨. ௧. ரோ. ௨. ௨. ௨. (யெ) அதி. யெ. ௧. ௧.

அவர்களோடே அவன் போசனம்பண்ணவுமில்
 ௨௮ லை.—ஏழாந்தினத்தில் பிள்ளைமரித்தது. தாலீ
 தின் பணிவிடைக்காரர், கேளுங்கள், பிள்ளை
 உயிரோடிருக்கையில்நாம் அவருக்குச்சொல்லச்
 சொல்ல, அவரெங்கள் சொற்களைக்கேட்கவில்
 ௨௯ லை: இப்பொழுது பிள்ளை மரித்ததென்று சொல்
 வோமாகில், அவர் இன்னுமெவ்வளவு வியாகு
 லப்படுவாரென்றுசொல்லி, பிள்ளை மரித்ததென்
 ௩௦ று அவனுக்குத் தெரிவிக்கப்பயந்தார்கள்.—தன்ப
 ணிவிடைக்காரர் விசாரமாகப்பேசிக்கொள்ளுகி
 றதைத் தாலீதுகண்டு, பிள்ளை மரித்ததென்றறிந்
 து, தன்பணிவிடைக்காரரைநோக்கி, பிள்ளைமரி
 த்ததாவென்று கேட்க, அது மரித்ததென்றார்கள்.—
 ௩௧ ௨௮ அப்பொழுது தாலீது தரையைவிட்டெழுந்து,
 ஸ்நானம்பண்ணி, எண்ணெய் பூசிக்கொண்டு,
 தன்வஸ்திரங்களைமாற்றி, யெ கோவாவின் ஆ
 லயத்திற்பிரவேசித்து ஆராதனைசெய்தான்: பின்
 ௩௨ பு அவன் தன்விட்டுக்குவந்துபோசனங்கேட்ட
 பொழுது, அவர்கள் தனக்குமுன் கொண்டுவந்து
 ௩௩ வைக்கப் போசனம்பண்ணினான்.—அதினால் அ
 வன் பணிவிடைக்காரர் அவனைநோக்கி, பிள்ளை
 உயிரோடிருந்தபொழுது அதினியித்தம் அழுது
 கொண்ட உபவாசமாயிருந்தீர், பிள்ளைமரித்தபின்
 எழுந்து போசனம்பண்ணினீர், நீரிப்படிச்செய்
 ௩௪ ௨௨ ததென்னவென்றுசொல்ல, —இவன், பிள்ளை உயி
 ரோடிருக்கும்படி தேவன் எனக்குத்தயைசெய்
 வாரோ, ஆர் அறிவாரென்று பிள்ளை உயிரோடி
 ருக்கிறபொழுது நான் அழுதுகொண்டு உபவா
 ௩௫ சமாயிருந்தேன்.—இப்பொழுது பிள்ளை மரித்து
 விட்டது, இனி நான் உபவாசமாயிருக்கவேண்
 டியதென்ன; அதை இனிமேல் திரும்பிவரப்பண்
 ணக்கூடாமா; நான் அது இருக்குமிடத்துக்குப்
 போவேன், அதோ நானிருக்குமிடத்துக்குத்தி
 ரும்பிவரமாட்டாதென்றான்.
 ௩௬ பின்புதாலீதுதன்மனைவியாகியபத்ஷேபாவை
 யாற்றி, அவளிடத்தில்போய், அவளோடு சய
 னித்தான்: அவன் ஒருபுத்திரிணப்பெற்றான், அவ
 னுக்குச் சலோமோனென்று பெயரிட்டான்:
 ௩௭ ௨௮ யெ கோவா அவனில் அன்பாயிருந்தார்.—அவர்
 தீர்க்கதரிசியாகியநாதானை அனுப்ப, அவன் யெ
 கோவாவினியித்தம், இவனுக்கு யெதிதீயா
 வென்றுபெயரிட்டான்.
 ௩௮ இத்தற்குள்ளே யோவாப் அம்மோன்சந்தி
 யாரின் ரப்பாவை எதிர்த்து யுத்தஞ்செய்து, இரா
 ௩௯ ௨௯ சதானியைப் பிடித்துக்கொண்டான்.—யோவாப்
 தாலீதுத்தில் தூதரையனுப்பி, நான் ரப்பாவு
 டன் யுத்தஞ்செய்து, சலநகரத்தைப் பிடித்துக்
 ௪௦ ௨௮ கொண்டேன்.—ஆதலால் நான் நகரத்தைப்பிடித்
 து, அதற்கென்பெயரிடாதபடி, நீர் சேஷமான
 சனங்களைக்கூட்டிக்கொண்டு, நகரத்தைமுற்றிக்
 கைபோட்டுப் பிடித்துக்கொள்ளுமென்றுசொல்
 ௪௧ ௨௬ லுவித்தான்.—அதினாலே தாலீது சமஸ்தசனங்க

ளையுங்கூட்டிக்கொண்டு ரப்பாவுக்குப்போய்; அ
 தற்கு விரோதமாயுத்தம்பண்ணி, அதைப்பிடித்
 தான்.—அவன் அவர்கள் இராசாவின் தலையி ௩௮
 னின்றும் ஒரு கிக்கோநிறைகொண்டபொன்னி
 னால்செய்து சத்தரத்தினம்பதித்த அவன் கிரீடத்
 தையெடுத்தான்: அது தாலீதின் தலையிலே தரிக்
 கப்பட்டது. அவன் நகரத்தினின்றுவெருகொள்
 ௪௧ ௩௧ னைப்பொருள்களைக் கொண்டுவந்தான்.—பின்பு ௩௬
 அதிலுள்ள சனங்களைப்புறப்படுத்தி, அவர்களை
 வாள்களுக்கும், இருப்புப்பாரைகளுக்கும், இ
 ருப்புக்கோடரிகளுக்குக்கீழ்ப்படுத்தி, செங்கற்
 குளையிற்செல்லப்பண்ணினான்: அம்மோன் சந்த
 தியாரின் சமஸ்தநகரங்களுக்குமிப்படியே செய்
 தான். பின்பு தாலீதும் அவன் சமஸ்தசனங்களும்
 யெருஷலேமுக்குத் திரும்பிவந்தார்கள்.

யு. அதிகாரம்.

௧. அம்னோன் தன் சகோதரியை இச்சித்தல்: ௧.
 குதினாலே தான்வருத்தமென்று காட்டித் தன்
 னைப் பார்க்கவந்த ஸ்திரியைப் பலாத்காரஞ்
 செய்தல்: ௨௮. அவளை அரோசித்துத்தரத்திவி
 டல்: ௨௯. அப்ஷாலோம் அவளை ஆதரித்து
 அம்னோனைவெறுத்தல்: ௩௦. ஆட்டமயிர் கத்தி
 ரிக்குமிடத்தில் இராசபுத்திரரை விருந்துக்க
 எழுத்தல்: ௩௧. அம்னோன்க்கொலைசெய்தல்:
 தாலீது செய்தியைக்கேட்டல்: ௩௨. அப்ஷா
 லோம் தப்பியோடல்.

தாலீதின் புத்திரனாகிய அப்ஷாலோமுக்குத் தா ௧
 மாரென்று பெயர்கொண்ட செளந்தரியமுள்ள
 ஒரு சகோதரியிருந்தான்; தாலீதின் புத்திரனாகி ௧
 ய அம்னோன் அவன்மேல்மோகங்கொண்டான்.—
 அவன் கன்னிகையாயிருந்ததினால், அவளுக்கு ௨
 ஏதாகிலுஞ் செய்துவது அம்னோனின் பார்வைக்
 குத்தகாதாய்த்தோன்றிற்று: ஆதலால் அம்னோன்
 தன்சகோதரியாகிய தாமாரினியித்தம், வருத்தம
 டையத்தக்கதாய்வியாகுலப்பட்டான்.—அம்னோ ௩
 னுக்கு, தாலீதின் சகோதரனை வழியியாவின்
 புத்திரனாகிய யோனாதாப்பென்று பெயருள்ள
 ஒருசினேகிதனிருந்தான்: அந்தயோனாதாப்கன ௪
 குதுள்ளவன்.—அவன் இவனைநோக்கி, இராச
 புத்திரனாகிய நீ நாளுக்குநான் மெலிவடைகிற ௪
 தென்ன; எனக்குச்சொல்லமாட்டாயாவென்று
 சொல்ல, அம்னோன் அவனிடத்தில், என்சகோத
 ரனை அப்ஷாலோமின் சகோதரியாகியதாமார் ௫
 மேல் நான் அன்பாயிருக்கிறேனென்றான்.—யோ
 னாதாப் அவனைநோக்கி, நீ நோயாளிபோலஉன் ௫
 கட்டிலின்மேல் படுத்துக்கொள், உன்னைப்பார்க்
 க உன்பிதாவரும்பொழுது, என்சகோதரியாகிய
 தாமார்வந்து எனக்குப்போசனம்தரும்படிக்கும்,
 நான்பார்த்து அவள்கையினூற் போசனம்பண்
 னும்பொருட்டு, என்கண்ணுக்குமுன்னே பா
 கம்பண்ணும்படிக்கும், கட்டிலையிடமென்று அ
 வருக்குச்சொல்லென்றான்.

(௨௮) ருத்.௩௬. யோபு.௧.௨௮. (௨௯) ஏசா.௩௮.௧.௮. யோனா.௩.௧.(௨௬)யோபு.௭.௮.௬.௮.(௨௮)மத்.௧.௬. ௧.நாளா. ௨௨.௬. (௨௯) ௧.நாளா.௨.௧. உபா.௩.௮.௧. (௩௮) ௧.நாளா.௨.௨.—(யு. அதி. ௧.) அதி.௩.௨.௬. ௧.நாளா.௩.௬.(௩) ௧.சாமு.௩.௬.

ஈ அப்படியே அம்னோன் நோயாளிபோலப் படுத்தான்: இராசா அவனைப் பார்க்கவந்தபொழுது, அம்னோன் இராசாவைநோக்கி, என் சகோதரியாகிய தாமார்கையினால் நான் போசனம்பண்ணும்படி, அவன்வந்து என் கண்களுக்குமுன்பாக இரண்டு பணிகாரம் பண்ணட்டுமென்றான்.—அதினால் தாவீது வீட்டுக்குத்தாமாரிடத்தில் ஆளனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப்போய் அவனுக்குப்போசனம் சமைக்கவேண்டுமென்று சொல்லுவிக்க, —
 ௮ தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப்போனால், அவன் படுத்திருந்தான். அவன் மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்ணுக்குமுன்பாகப் பணிகாரம்பண்ணி, அவைகளைச்சூட்டு,
 ௯ ஒரு பாத்திரத்தையெடுத்து அவனுக்கு முன்பாக அதிலே கொட்டினான்; அவன் புசிக்கவில்லை. பின்பு அம்னோன், எல்லாரும் என்னைவிட்டுவெளியே போகட்டுமென்று சொல்ல, அவர்கள் ஒவ்வொருவரும் அவனை விட்டுப் போய்விட்டார்கள்.—அம்னோன் தாமாரைநோக்கி, நான் உன் கையினாலே புசிக்கும்படி அந்தப்போசனத்தை உன்னுடைய கைக்குக் கொண்டுவரவென்று சொல்ல, தாமார் தான்செய்த பணிகாரங்களையெடுத்து, அறையிலே தன்சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனான்.—அவன் புசிக்கும்படி அவன் அவைகளை அவனிடத்தில் கொண்டுபோனபொழுது, அவன் அவனைப்பிடித்துக்கொண்டு, அவனைநோக்கி, என் சகோதரியே நீ வந்து என்னோடே சயனித்துக் கொள்ளென்று சொல்ல;
 10 உல;-அவன் நான்மாட்டேன், என் சகோதரனே, என்னை அவமானஞ்செய்யவேண்டாம்; இஸரவேலருக்குள்ளே இப்படி ஒருகாரியஞ்செய்வது தகரது: இப்படி மதிக்கெ செய்யவேண்டாம்.—
 11 நான் என்வெட்கத்தை எங்கேபோகக்குவேன்; நீயோ இஸரவேலருக்குள்ளே ஒரு துஷ்டலாவாய். நீ இராசாவிடத்திற் பேசும்படி வேண்டுகிறேன்; என்னை உனக்குத்தராமல் அவர்மறுக்க மாட்டாரென்றான்.—ஆயினும் அவன் அவன் சொற்கேட்கவில்லை: அவன் அவளிலும் பெலவானானதினால், வலாற்காரம்செய்து, அவளுடன் சயனித்தான்.
 12 பின்பு அம்னோன் அவனை மிகவும்வெறுத்தான்; முன் தான் அவனை நேசித்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ப்பின் அவனைவெறுத்தான். பின்பு அம்னோன் அவனைநோக்கி, எழுந்துபோய்விட்டு உன்னைச் சொல்ல, —அவன் அவனைநோக்கி, காரணமென்ன: நீர் முன் எனக்குச்செய்ததீமையிலும் என்னை அனுப்பிவிட்டு நீமை மிகக்கொடிதாயிருக்கின்ற தென்றான். அவன் அவளுக்குச்செவிகொடுக்க வில்லை.—பின்பு அவன் தன்னிடத்தில் சேவக்கிற தன் பணிவிடைக்காரனைக்கூப்பிட்டு, நீ

என்னைவிட்டு இவனை வெளியே அகற்றி, இவன் போனபின், கதவைப்பூட்டிப்போடென்றான்.— கன்னியராகிய இராசகுமாரத்திகள் உடுக்கும்படி அவ்வந்திரம்போன்ற நானா வருணமான வந்திரத்தை உடுத்திருந்தான். அவன் பணிவிடைக்காரன் அவனை வெளியே கொண்டுவந்துவிட்டு, பின்பு கதவைப்பூட்டினான்.
 அப்பொழுது தாமார் தன் தலையிலே சாம்பலை யிக அள்ளிப்போட்டு, தான் உடுத்திருந்த பலவருண வந்திரத்தைக்கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல்வைத்து அழுதுகொண்டுபோனான்.— அதினால், அவன் சகோதரனாகிய அப்பொலோமும் அவனைநோக்கி, உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடே இருந்தானா; என்சகோதரியே, இப்பொழுது நீ பேசாமலிரு: அவன் உன் சகோதரன்; இதைச்சிந்தையில் வையாதேயென்றான். தாமார் தன் சகோதரனாகிய அப்பொலோமின் வீட்டிலே அநாதமாயிருந்தான்.
 தாவீது இராசா இவைகளைல்லாவற்றையுங் உட்கேள்விப்பட்டபொழுது, மிகவுங்கோபங்கொண்டான்.—அப்பொலோமும், தன் சகோதரியாகிய உட்தாமாரை அம்னோன் வலாற்காரம்பண்ணினபடியினாலே அவனைவெறுத்தான்: ஆதலால் அப்பொலோமும் தன் சகோதரனாகிய அம்னோனுடன் நன்மையாவது தீமையாவது பேசவில்லை.
 இரண்டுவருஷம் பூரணமான பின்பு, அப்பொலோமும் எப்ராயீமுக்குச்சமீபமானபாகாலாத்தோரில் ஆட்டுக்கு மயிர்கத்திரிக்கிறவர்களைவைத்திருக்கையில், இராசாவின் புத்திரர்யாவரையும் விருந்துக்கழைத்தான்.—அப்பொலோமும் இராசாவிடத்தில்வந்து, கேளும், ஆட்டுக்கு மயிர்கத்திரிக்கிறவர்களை உமது அடியானாகிய நான் வைத்திருக்கிறேன்; இராசாவும், அவர்தாசரும் அடியேனுடன் வரும்படி வேண்டுகிறெனென்று சொல்ல, —இராசா அப்பொலோமைநோக்கி, என்மக உடுனே, நான்வரவில்லை, நான்களனைவரும் வந்தோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகுமென்றான். அவன் இவனைநெருக்கினான்: ஆயினும் இவன் அவனை ஆசீர்வதித்ததேயன்றி, போகவில்லை.—பின்பு அப்பொலோமும் அதுகூடாதிருந்தால், உட்கேன் சகோதரனாகிய அம்னோனை என்னுடன்வர விடும்படி வேண்டுகிறெனென்றான். அதற்கு இராசா அவனைநோக்கி, அவன் உன்னோடு வர வேண்டியதென்னவென்றான்.—அப்பொலோமும் இவனை மிகவும்நெருக்கினபடியால், இவன் அம்னோனையும் இராசபுத்திரர்யாவரையும் அவனோடேபோகவிட்டான்.
 முன்னமே அப்பொலோமும் தன் பணிவிடைக்காரரிடத்தில், அம்னோன் திராட்சரசத்தினால் களி கூர்ந்திருக்கும் சமயத்தைப்பிந்து, அம்னோனை அடியுங்கொண்டு நான் உங்களுக்குச்சொல்லும்

(ஈ) ஆதி.யா.சு. (க) ஆதி.சடு.க. (யக) ஆதி.கூ.யெ. (யெ) ஆதி.கூ.உ. லேவி.யா.கூ.யக. ஆதி.கூ.எ. நியா.யக. உகூ. (யக) லேவி.யா.கூ.யக. (யச) உபா.உஉ.உடு. அதி.யெ.யக. (யஅ) ஆதி.கூ.எ. நியா.கூ.யக. சங்.சடு.யச. (யக) யோச.எ.சு. அதி.க.உ. யோபு.உ.யெ. எரே.உ.கூ.எ. (உஉ) ஆதி.உச.கூ.யெ. லேவி.யக.யெ.யா. (உகூ) ஆதி.கூ.யெ.யக. க.சாமு.உடு.ச.கூ. (உஅ) நியா.யக.கூ.கூ.உஉ. ரூத்.கூ.எ. க.சாமு.உடு.கூ. எஸ்த.க.யெ. சங்.யா.யடு. யோச.க.கூ.

பொழுது, நீங்கள் அவனைக் கொன்றுபோடுங்கள்; பயப்படவேண்டாம்: நானல்லவா உங்களுக்குக் கட்டளையிட்டேன்: திடமாயிருங்கள், வீரங்கொள்ளுங்களென்று சொல்லி, கட்டளையிட்டிருந்தான்.—அபுஷாலோமின் பணிவிடைக்காரர் தங்களுக்கு அபுஷாலோம் கட்டளையிட்டிருந்தபடியே அம்னோனுக்குச் செய்தார்கள். அப்பொழுது இராசபுத்திரர் யாவரும் எழுந்து, அவரவர்கோவேறுகழுதையிலேறிக்கொண்டு ஒடிப்போனார்கள்.

௩௩ அவர்கள் வழிநடக்கையில், அபுஷாலோம் இராசபுத்திரர் யாவரையும் கொன்றுபோட்டான், ஒருவரையும் மீந்திருக்க விடவில்லையென்று, தாலீதுக்குத் தெரிவிக்கப்பட்டது.—இராசா எழுந்து, தன்வல்திரங்களைக்கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்துகிடந்தான்; அவன் பணிவிடைக்காரர் யாவரும் தங்கள் தங்கள் வல்திரங்களைக்கிழித்துக்கொண்டு, சுற்றி நின்றார்கள்.—

௩௪ அப்பொழுது தாலீதின் சகோதரனான வழியின் புத்திரனாகிய யோனாபு, வாலிபராகிய இராசகுமாரர் யாவரையும் கொன்றுபோட்டார் களென்றெண்ணவேண்டாம்; அம்னோன் மாத்திரமே இறந்துபோனான்: இவன் அவன் சகோதரியாகிய தாமாரை வலாந்தாரம் பண்ணினாள்முதற்கொண்டு, இப்படிச் செய்யவேண்டுமென்று அபுஷாலோம் அப்பிராயம் கொண்டிருந்தான்.—

௩௫ ஆதலால் என் ஆண்டவனாகிய இராசா, இராசபுத்திரர் யாவரும் இறந்துபோனார்களென்று சிந்தித்துத் துக்கிக்கவேண்டாம்: அம்னோன் மாத்திரமே இறந்துபோனான்.—அபுஷாலோம் தப்பி ஒடிவிட்டான். காவல்செய்யும் வாலிபன் தன்னைக்கே ஏறிட்டுப்பார்த்தபொழுது, தனக்குப்பின்புறத்திலுள்ள மலைச்சாரல் வழியாக அநேக சனங்கள் வருவதைக்கண்டான்.—

௩௬ அப்பொழுது யோனாபு இராசாவுடனே, பாரும், இராசாவின் புத்திரர் வருகிறார்கள்: உமது அடியானுடைய வாக்கின்படி ஆய்ந்தொன்றான்.—அவன் சொல்லி முடித்தவுடனே, இராசபுத்திரர் வந்து குரவிட்டழுதார்கள்: இராசாவும் அவனோடு சமஸ்தபணி விடைக்காரரும் மிகவும் அழுதார்கள்.

௩௭ அபுஷாலோம் கிஜூரின் இராசாவும், அம்மி யூத்தின் புத்திரனுமாகிய தல்மாயிடத்தில் ஒடிப்போய்ச்சேர்ந்தான். தாலீது தினந்தோறும் தன் புத்திரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.—

௩௮ அபுஷாலோம் கிஜூருக்குத்தப்பி ஒடிப்போய், ௩௯ அங்கே மூன்று வருஷமிருந்தான்.—தாலீது இராசா அம்னோன் இறந்துபோனதைக்கண்டு அவனைக்குறித்து ஆறுதலைடந்து, அபுஷாலோமிடத்தில் போகமிகவும் வாஞ்சையாயிருந்தான்.

யச. அதிகாரம்.

௧. யோவாப் தெக்கோயாலிலுள்ள ஸ்திரியை வரவழைத்தல்: ௨. அபுஷாலோமை அழைப்பிற்கும் படி அந்தஸ்திரி உவமைசொல்லல்: ௩. யோவாப்பினால் அபுஷாலோம் பெருஷலேமில் அழைக்கப்படல்: ௪. அபுஷாலோமின்சொந்தரியத்தையும் வயிசுவரலாற்றையுந் தெரிவித்தல்: ௫. இரண்டுவருஷஞ்சென்றபின் அபுஷாலோம் தாலீதிடத்தில் சேர்தல்.

இராசாவின்மனம் அபுஷாலோமேல் சார்ந்து நிற்பதைச் சேருவாயின் புத்திரனாகிய யோவாப்கண்டு,—தெக்கோயாவுக்கு ஆணையிட்டு, அங்கிருந்து ஞானவதியாகிய ஒருஸ்திரியை அழைப்பித்து, அவனைநோக்கி, நீ துக்கக்கொண்டாடுகிறவனைப்போலத் துக்கவல்திரந்தரித்து, எண்ணெய்ப்பூசாமல், இறந்துபோனவன்ரிமித்தம் பெருகாலந்துக்கிக்கிற ஸ்திரிபோலாகி,—இராசாவிடத்தில்வந்து, இவ்வதமாய் அவருக்குச்சொல்லென்று, அவன் சொல்லவேண்டிய வாக்குகளை அவன் வாயவிட்டான்.

தெக்கோயாலிலுள்ள அந்தஸ்திரி இராசாவிடத்தில்வந்து தரையில் முகங்குப்புறவிழுந்துவணங்கி, அவனைநோக்கி, இராசாவே, இரட்சியுமென்றான்.—அப்பொழுது இராசா அவனைநோக்கி, உனக்கு நேரிட்டதென்னவென்று கேட்க, அவன் நான் ஒருவிதவை, என் புருஷன் இறந்துவிட்டான்.—உமதடியானுக்கு இரண்டு புத்திரிருந்தார்கள், அவர்களிருவரும் வயல்வெளியில் ஒருவரோடொருவர் போராடினார்கள், அவர்களைவிடக்கவிட ஒருவருமில்லாததினால் ஒருவன் மற்றவனை அடித்துக்கொன்றுபோட்டான்.—கேளும், எ

குடும்பத்தார்யாவரும் உமதடியானுக்கு விரோதமாயெழுந்து, தன்சகோதரனை அடித்தவனை, அவன்கொன்ற அவன் சகோதரன் பிராணன்ரிமித்தம் நாங்கள் கொன்றுபோடும்படி, எங்களிடத்திலொப்பித்துவிடு; நாங்கள் சுதந்தரவாளியையுங்கொன்றுபோடுவோமென்றார்கள்: இவ்வதமாய் அவர்களைக்கு மிஞ்சியிருக்கிற தழுவையும் அவித்துவிடுவார்கள், பூமியிலே என் புருஷனுக்குப் பெயருஞ்சேஷமும் மிஞ்சவிடார்களென்றான்.—

இராசா அந்தஸ்திரியைநோக்கி, நீ உன்வீட்டுக்குப்போ, நான் உன்னைக்குறித்துக்கட்டளையிடுவேனென்றான்.—பின்பு தெக்கோயாலிலுள்ள அந்தஸ்திரி இராசாவைநோக்கி, என்னுண்டவனே, இராசாவே, அந்தக்குற்றம் என்மேலும், என்பி தாவமிசத்தின்மேலுந்தற்குவதாக: இராசாவும் அவர் சிங்காசனமுங்குற்றமில்லாமல் இருக்கக்கடவனவென்றான்.—அதற்கு இராசா, உன்னோடே வாக்குவாதம் பண்ணுகிறவனை என்னிடத்தி

க்கொண்டுவா, பின்பு அவன் உன்னைத்தொடமா

(௩௧) அதி.க.யச. அதி.யெ.யச. (௩௨) வச.௩. (௩௩) அதி.யச.யச. (௩௪) வச.௩. (௩௫) அதி.௩.௩. (௩௬) அதி.யச. ௨௩.௩. (௩௭) சங்.அச.௨.ஆதி.௩.யெ.—(யச. அதி. க.) அதி.யச.௩. (௨) உ.நாளா.யச.சு. ருத்.௩.௩. (௩) வச. ௩. யாத்.ச.யெ. (௪) க.சாமு.உ.யச. அதி.க.௨. ௨.இரா.சு.௨.௬.௨. (௫) அதி.யெ.௨.௩. (௬) எண்.௩.௩.௩. ௨.பா. ௩.௩. (௭) ஆதி.௨.௩.௩. க.சாமு.௨.௩.௨.௬.௨.௩. அதி.௩.௨.௬.௨.௩. க.இரா.௨.௩.௩.

யச டானென்று சொல்ல, -அவன், இரத்தப்பழிவாங்குகிறவர்கள் என்புத்திரனை நாசப்படுத்தக்கூடும், ஆதலால் இராசாவாகிய நீர் உமது தேவனாகிய யெகோவாவை நினைந்து, அவர்கள் பிறரையுஞ் சங்கரிக்கவிடாதிருக்கும்படி நான் உம்மைவேண்டிக்கொள்ளுகிறேனென்றான். அதற்கவன், யெகோவா நித்தியராஜால், உன்புத்திரனுடைய தலைமையினிலொன்றுந்தரையிலே விழுவெய்யுடையென்றான். -அப்பொழுது அந்தஸ்திரி என்னுண்டவனாகிய இராசாவுக்கு உமதடியான் ஒருசொல்பேசும்படி கேட்டுக்கொள்ளுகிறேன் யச என்று சொல்ல, அவன் சொல்லென்றான். -பின்பு அந்தஸ்திரி, தேவனுடைய சனங்களுக்கு விரோதமாக நீரிப்படிப்பட்டகாரியம் சிந்தித்ததென்ன; இராசா, தம்மைவிட்டுப் பிரிக்கப்பட்டவனைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளாதபடியினால், இப்படிப்பேசின இராசா, குற்றவாளிபோலிருக்கிறார். -நாம்மரிக்கவேவேண்டும், திரும்பவும் அள்ளக்கூடாதபடிதரையிலே சிந்தின சலத்திற்கொப்பாயிருக்கிறோம்; தேவன் ஒருவரையுந்தப்பவிடார். ஆயினும் தம்மைவிட்டுப் பிரிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளும்படி உமது பாயம்பண்ணுகிறாரே. -சனங்கள் எனக்குப்பயமுண்டாக்குகிறார்கள், அதினால் உமதடியானாகிய நான் இராசாவிடத்தில் பேசுகிறேன்: இராசா தமதடியானின் பிரார்த்தனைக்கேற்கச்செய்வார். -யச என்னையும் என் புத்திரனையுந் தேவனுடைய சுதந்தரத்தினின்றும் சேதிக்கவகை தேகிடுவனுடையகைக்குத் தமதடியானைத் தப்புவிலும்வண்ணம், நிச்சயமாய்க் கேட்பாரென்றேன். -இன்னும் உமதடியானாகிய நான், என் ஆண்டவனாகிய இராசா நன்மை தீமை அறியத்தக்க ஒரு தேவனானபோலிருக்கிறார்: ஆதலால் என் ஆண்டவனாகிய இராசாவின்வாக்கு எனக்காறுதலைத் தருமென்றுஞ்சொன்னேன், இப்படியே என் ஆண்டவனாகிய இராசாவிடத்தில் இரத்தக்காரியத்தைப் பேசுவந்தேன்: உமது தேவனாகிய யெகோவா உம்மோடிருப்பார் என்றான். -அப்பொழுது இராசா அந்தஸ்திரியை நோக்கி, நான் உன்னிடத்திற்கேட்கப்போகிற காரியத்தை மறைக்கவேண்டாமென்று சொல்ல, அந்தஸ்திரி என் ஆண்டவனாகிய இராசா சொல்வாராகவென்றான். -பின்பு இராசா, இரத்தக்காரியம் முழுவதிலும் நீயோவாப் பின் ஆலோசனையைச் சார்ந்திருக்க வில்லையாவென்று கேட்க, ஸ்திரி, என் ஆண்டவனாகிய இராசாவே, ஒருவரும் என் ஆண்டவனாகிய இராசா சொன்ன காரியத்துக்கு வலப்பற்றம் இடப்பறஞ்சாயமுடியாதென்று உமது பிராணனைக்கொண்ட ஆணையிடுகிறேன்: உமதடியானாகிய யோவாப் எனக்குக்கட்டளையிட்டு, இரத்தவாக்குகளைவல்லாவற்றையும் உமதடியான் வாயிலிட்டார். -இரத்தச்சம்பாஷனை நடக்கும்படி, உமதடியானாகிய

யோவாப் இப்படிச்செய்தார்: என் ஆண்டவன் பூமண்டலத்திலுள்ள சகல காரியங்களையும் அறிகிறதற்குத் தேவனான இராசாவை நோக்கி, கேள், அப்படிச் செய்கிறேன்: நீயோய், வாவிப்பனாகிய அப்பொலோமைக்கொண்டவாவென்று சொல்ல, -யோவாவாப்தரையிலே முகங்குப்புறவிழுந்து, வணங்கி, இராசாவுக்கு வாழ்த்துதல் செய்து, என் ஆண்டவனாகிய இராசா, தமதடியானின் பிரார்த்தனையை நிறைவேற்றுவதினால், இன்றைத்தினையே தடியானுக்கு உமது கட்டாட்சங்கிடைத்ததென்று அறிந்தேனென்றான். -பின்பு யோவாப் எழுந் உகது கிழீருக்குப்போய், அப்பொலோமை யெருஷலேமக்கு அழைத்துவந்தான். -இராசா, அவன் உசுதன் வீட்டுக்குப்போய் விட்டும், அவன் என் முகத்தைப்பார்க்கவேண்டாமென்றான். அப்படியே அப்பொலோமை இராசாவின் முகத்தைப்பாராமல் தன் வீட்டுக்குத்திரும்பிவிட்டான். சமஸ்த இவரவேருக்குள்ளும் செனந்தரியத்திலுள் அப்பொலோமைப்போய் வியக்கப்பட்டதக்கவனெருவனுமில்லை: அவனில் உள்ளங்கால் தொடங்கி உச்சிவரைக்கும் ஒருபழுதுமில்லை. -அவன் தன் தலைமயீர் தனக்குப்பாரமாயிருந்ததி உசுனல், வருஷாந்தரமாகச் சிரைப்பித்துவருவான்: சிரைப்பிக்கும்பொழுது அவன் தலைமயீர், இராசாவின் நிறைப்படி, இருதாறுஷேக்கல் நிறை கொண்டதாயிருக்கும். -அப்பொலோமக்குமுன் உளறு புத்திரரும், தாமாரென்று பெயர்கொண்ட மகா செனந்தரவதியாகிய ஒரு புத்திரியும் பிறந்தார்கள். அப்பொலோமை யெருஷலேமில்லே பூரணமாக உள இரண்டெருவரும் வசித்தான், அவன் இராசாவின் முகத்தைக் காணவில்லை. -அதினால் அப்பொலோமையோவாப்பை இராசாவிடத்தில்னுப்பும்படி, அவனுக்கு ஆளனுப்ப; அவன் இவனிடத்தில்வரவில்லை: இரண்டாமுறையும் ஆளனுப்பினான், அதற்கும் அவன்வரவில்லை. -ஆதலால் இவன் தன்பணிவிடைக்காரரை நோக்கி, கேளுங்கள், யோவாப்பின்வயல் என் வயலுக்கடுத்தது, அதிலே வாற்கோதுமை விளைந்திருக்கின்றது, நீங்கள்போய் அதிலே நெருப்புக்கொளுத்திவிடுங்கள் என்று சொல்ல, அப்பொலோமையின் பணிவிடைக்காரர் அந்தவயலிலே நெருப்பைக்கொளுத்தினார்கள். -யோவாப் எழுந்து அப்பொலோமை வீட்டுக்குவந்து, அவனை நோக்கி, என் வயலில் உமது பணிவிடைக்காரர் நெருப்புக்கொளுத்தினதென்னவென்று கேட்க, -அப்பொலோமை கூட யோவாப்பை நோக்கி, கேளும், நான் என் கிழீரினின்ற வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலமென்று இராசாவுக்குச் சொல்ல, நானும் மெய்னுப்புவதற்காக, வரும்படி உமக்கு ஆள

(யச) எண். ௩௩. யச. ௧. சாமு. யச. ௪௩. அப். உ. எ. ௧௪. (யச) ரியா. உ. ய. உ. அதி. யச. ௧௩. ௧௩. ௧௩. (யச) யோபு. ௧௪. யி. ௭. ௧. ௨. எ. எண். ௩௩. யி. ௨. ௩. ௨. ௩. (யச) வச. உ. ய. அதி. யச. ௨. ௭. (யச) வச. ௩. (உய) வச. யச. அதி. யச. ௨. ௭. (உச) அதி. யச. ௧௩. ௧௩. அதி. யச. ௧௩. (உச) வச. ௧. ௧. (உச) அதி. யச. ௧௩. ௧௩. (உச) வச. ௨. ௪.

ஊப்பினேன்: இப்பொழுது நான் இராசாவின் முகத்தைப்பார்க்கட்டும்; என்னிலேகுற்றமுண்டானால் அவர் என்னைக் கொன்றுபோட்டோமென்றான்.—யோவாப் இராசாவிடத்தில்வந்து, அவனுக்கு இதைத்தெரிவித்தான்: அவன் அப்ஷாலோமை அழைப்பிக்க, இவன் இராசாவிடத்தில்வந்து, இராசாவின் சமூகத்தில் தரையிலே முகங்குப்புறவியுந்து, வணங்கினான்: அப்பொழுது இராசா அப்ஷாலோமைமுத்தமிட்டான்.

யெ. அதிகாரம்.

௧. அப்ஷாலோம் இஸரவேல் சனங்களின் மனதைக்கவர்தல்: ௭ சங்கற்பரிமித்தம்எப்போதுக்குப் புறப்பட அனுமதிபெறல்: ௮ அவன் இராசத்துரோகஞ்செய்தல்: ௧௦. தாவீது தப்பியோடல்: ௧௧. இத்தாய் தாவீதைவிட்டுப்புறப்படாமல்நின்றல்: ௨௪. சாதோக் அப்பாதாரைத்திரும்ப அனுப்பல்: ௩௦. தாவீது அழுதல்: ௩௧. அகீதோபேல் ஆலோசனைசொல்லல்: ௩௨. ஊஷாலையைத்திரும்ப அனுப்பல்.

பின்பு அப்ஷாலோம் இரதங்கனையும், குதிரைகளையும், தனக்கு முன்னேடுவதற்கு ஐம்பதுபேரையும், ஆயத்தப்படுத்தினான்.—அப்ஷாலோம், அதிகாலையிலெழுந்து, வாசல்வழியருகேநின்று கொண்டு, எவனாகிலும் தன் வழக்கின்றியாயத்தீர்ப்பினியித்தம் இராசாவிடத்தில்வந்தால், அவனைக்கூப்பிட்டு, நீ எந்த ஊரானென்று கேட்பான்.—அதற்கவன், உமதடியான் இஸரவேல்கோத்திரங்களில் இன்ன கோத்திரத்தானென்று சொல்ல, அப்ஷாலோம் அவனைநோக்கி, கேள், உன் வழக்குக்காரியம் நன்மையாயிருக்கின்றது; இராசாமூதலாக உன்காரியத்தைக் கேட்பாரொருவருயில்லையென்பான்.—மேலும் அப்ஷாலோம், வழக்குள்ளவர்கள் யாவரும் என்னிடத்தில்வர, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படி என்னைத்தேசத்துக்கு நியாயாதிபதியாக ஏற்படுத்துவார்களாகில் நலமென்றுஞ் சொல்லி வருவான்.—யாவனொருவன் தனக்கு நமஸ்காரம் பண்ணும்படி சமீபத்துவந்தால், இவன் தன்கையை நீட்டி, அவனைத்தழுவிமுத்தஞ்செய்வான்.—அப்ஷாலோம், இராசாவிடத்தில் நியாயத்தீர்ப்புப் பெறும்படி வரும் சமஸ்த இஸரவேலருக்கும் இப்படியே செய்துவருவான்: இந்தப்பிரகாரம் அப்ஷாலோம் இஸரவேல் சனங்களுடைய மனதைத்தன் வசமாக்கிக்கொண்டான்.

௭. நாற்பது வருஷஞ் சென்ற பின்பு, அப்ஷாலோம் இராசாவைநோக்கி, உமது அடியானாகிய நான் ஆரியாவிலுள்ள கிஆரியிலே வாசமாயிருந்தபொழுது, யெகோவா என்னை யெருஷலேமுக்குக்கொண்டெவந்துவிட்டால், நான் யெகோவாவைச் சேவிப்பேனென்று ஒருசங்கற்பம் பண்ணியிருக்கிறேன்.—ஆதலால் எப்போது

குப்போய், நான் யெகோவாவுக்குப்பண்ணினசங்கற்பத்தை நிறைவேற்ற என்னைவிடும்படி வேண்டிக்கொள்ளுகிறேனென்று சொல்ல,—இராசா அவனைநோக்கி, சமாதானத்தோடேபோய்வாவென்றான். அப்படியே அவன் எழுந்து எப்போதுக்குப்போனான்.

அப்ஷாலோம் இஸரவேலின் சமஸ்தகோத்திரத்தாரிடத்திலும், நீங்கள் எக்காளத்தொனியைக்கேட்ட மாத்திரத்தில், அப்ஷாலோம் எப்போளில் அரசாளுகிறுனென்று சொல்லுங்களைன்று சொல்லும்படி, வேவுகாரரையனுப்பிருந்தான்.—யெருஷலேயிலிருந்து வர அழைக்கப்பட்ட இயசருதுறுபேர் அப்ஷாலோமுடன்போனார்கள்; அவர்கள் ஒன்றும் அறியாமல், தங்கள்பேதைமையினாலேபோனார்கள்.—பின்பு அப்ஷாலோம் பலியெயிலெடுக்காமல்தான் தூதரையனுப்பி, தாவீதின் மந்திரியாகிய அகீதோபேலென்னுங்கிலோனியனை அவன் நகரமாகிய கிலோவிவிருந்துவரும்படி அழைப்பித்தான். சனங்கள் அப்ஷாலோமுடன் வரவர அதிகமாகக் கூடினபடியினால், இராசத்துரோகந் திடங்கொண்டது.

தூதனொருவன் தாவீதிடத்தில் வந்து, இஸரவேலருடைய மனம் அப்ஷாலோமைப்பற்றி இருக்கின்றதென்றான்.—அதினாலே தாவீது யெருஷலேயிலுள்ள தன்பணிவிடைக்காரர் யாவரையும்நோக்கி, நம் எழுந்து ஒடிவிடுவோம்; இல்லாவிட்டால் அப்ஷாலோமுக்குத் தப்பமாட்டோம்: அவன்விரைந்து நம்மை அணுகி, நகரத்தைக் கட்டகத்தின்வாயினால் அடித்து, நமக்குத் தீமைவருவாயதபடிக்குப் புறப்பட விரையிருக்களைன்று சொல்ல,—இராசாவின் பணிவிடைக்காரர் இராசாவைநோக்கி, கேளும், உமதடியாராகிய நாங்கள் எங்கள் ஆண்டவருகைய இராசாகட்டளை இடுவதெதுவோ, அதைச்செய்ய ஆயத்தமாயிருக்கிறேமென்றார்கள்.—இராசாவும், அவனுடைய குடும்பத்தார் யாவரும் புறப்பட்டார்கள். வீட்டைக் காவல்பண்ணும்படி இராசா, வைப்பாட்டிகளாகிய பத்துஸ்திரிகளையிருக்கவைத்தான்.—இராசாவும், அவனோடிருந்தசமஸ்தசனங்களும் புறப்பட்டுப்போய், தூரத்திலுள்ள ஒருஸ்தானத்திலே தரித்தார்கள்.—அவனுடைய பணிவிடைக்காரர் சமஸ்தரும், சகல கிரேத்தியரும், சகல பெலேத்தியரும், காத்திலிருந்து அவனைப்பின்பற்றிய கித்தியர் அறுதூறுபேரும், இராசாவுக்கு முன்னடந்தார்கள்.

பின்பு இராசா, கித்தியருகைய இத்தாயியை யெகோக்கி, என் நீயும் எங்களுடன்வருகிறாய்; நீ புறதேசியும் அந்நியனுமாயிருக்கிறாய்; ஆதலால் நீ உன்னிடத்துக்குத் திரும்பிப்போய், இராசாவுடனிரு.—நீ நேற்றுவந்தாய், இன்று நான் உன்னை எங்களுடன்வரும்படி அழைத்துக்கொண்டு

(௩௬) ஆதி.௩௬.௪. ஆதி.௪௩.௮. லூக்.௮.௨௮.—(யெ. அதி. ௧.) அதி.௮.௨.௮. ௧. இரா.௧.௩. (௪) நியா.௧.௨௬. (௬) ரோ.௮.௮. (௭) ௧.சாமு.௮.௬. ௧.சாமு.௮.௬. ௨. ஆதி.௨௮.௨௬. அதி.௮.௬. (௮) ௧.சாமு.௧.௮. ஆதி.௨.௮. (௮) சங்.௪.௬. யோச.௮.௬. சங்.௬. (௮) ௮.௬. நியா.௧.௬. (௮) அதி.௮.௬. சங்.௬. (௮) சங்.௬. அதி.௮.௬. (௮) அதி.௮.௮. (௮) ௧.சாமு.௨.௬.௮.

போகலாமா; நான் எங்கேபோகக்கூடுமோ அங்கே போகிறேன், நீ திரும்பிவிடு, உன் சகோதரரையுங் கூட்டிக்கொண்டுபோ: தமையும் சத்தியமும் உன்னோடிருக்கக்கடவனவென்றான்.—
 ௨௧ அதற்குத்தரமாக இத்தாய் இராசாவைநோக்கி, மரித்தாலும், சீவித்தாலும், என் ஆண்டவனாகிய இராசா எங்கேயிருப்பாரோ, அங்கே உமதடியானும் இருப்பானென்று, சீவிக்கிற யெகோவாமேலும், சீவிக்கிற என் ஆண்டவனாகிய இராசா உமேலும் ஆணையிடுகிறேனென்றான்.—பின்பு தாவீது இத்தாய்யைநோக்கி, நீ கடந்துபோவென்று சொல்ல, கித்தியனாகிய இத்தாய்யும், அவனுடைய சமஸ்தமனிதரும், அவனோடிருந்த எல்லாக்கு ௨௩ முந்தையவர்கடந்துபோனார்கள்.—சகல சனங்களுக்கடந்துபோகையில், தேசத்தார்யாவருங்குரவிட்டமுதாரர்கள், இராசாவும் கிதரோன் ஆற்றைக்கடந்தான்: சகல சனங்களும் வளுந்திரத்துக்குப் போகிறவழியே நடந்துபோனார்கள்.

௨௪ சாதோக்கும், தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சமஸ்கிற சகல லேவியரும், இருந்தார்கள்: அன்றியும் அவர்கள் தேவனுடைய பெட்டியை இறக்கியிருக்கையில், சகலசனங்களும் நகரத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்வ ௨௫ றைக்கும் அப்பாதார் ஏறிப்போனான்.—இராசா சாதோக்கைநோக்கி, தேவனுடைய பெட்டியைத் திரும்ப நகரத்துக்குச் சமந்துகொண்டுபோ: யெகோவாவின் கடாட்சம் எனக்குக்கிடைத்தால், அவர் என்னைத் திரும்பக்கொண்டுவந்து, அதையும் தன் வாசஸ்தலத்தையும் எனக்குக் காட்டு ௨௬ வார்.—அவர், உன்மேல் எனக்குப் பிரியமில்லை யென்று சொல்வாராகில் நான் இங்கே இருக்கிறேன், அவர் தமதுபார்களைக்குநலமாய்த்தோன்றுகிறபடி எனக்குச் செய்வாராகவென்றான்.—

௨௭ பின்பு இராசா ஆசாரியனாகிய சாதோக்கைநோக்கி, நீ தரிசியல்லவா; உன் புத்திரனாகிய அகீமாத்சும், அப்பாதாரின் புத்திரனாகிய யோதானுமான உங்கள் புத்திரர் இருவரோடும், நகரத்துக்குச் சமாதானத்துடன் திரும்பிப்போ.—பார், உங்களிடத்திலிருந்து எனக்கு நிச்சயமான சமாசாரம் வருமட்டும், நான் வளுந்தரவெளியில் தரித்தி ௨௯ ருப்பேனென்றான்.—அதனால் சாதோக்கும், அப்பாதாரும் தேவனுடைய பெட்டியை யெருஷலேமுக்குச் சமந்துகொண்டுபோய், அங்கே தங்கினார்கள்.

௩௦ தாவீது சீதவிருட்சமலையின் வழியாய் ஏறினான், அவன் தன் தலையை மூடிக்கொண்டு வெறுக்காதுடன் ஏறுகையில், அழுதான்: அவனோடிருந்த சகலசனங்களுந் தங்கள் தங்கள் தலையை மூடிக்கொண்டு ஏறுகையில் அழுதார்கள்.

அகீதோபேலும், அப்பலாலோமிடத்தில் இராசா சத்துரோகிகளுடன் சேர்ந்திருக்கிறுனென்று ஒருவன் தாவீதுக்கு அறிவிக்க, தாவீது யெகோவாவே, அகீதோபேலின் மந்திராலோசனையை மூடமாக்கும்படி உம்மை வேண்டுகிறேனென்றான்.

தாவீது தன் தேவனை ஆராதித்த மலை உச்சியில்சேர, அங்கேயனாகிய ஊஷாய் தன் அங்கியைக்கிழித்து, தன் தலையின்மேல் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டவனாய் அவனுக்கு எதிர்ப்பட்டான்.—தாவீது அவனைநோக்கி, நீ என் கூனுடன் வருவாயாகில் எனக்குப் பாரமாயிருப்பாய்.—நீ நகரத்திற்குத்திரும்பிப்போய் அப்பலாலோமிடத்தில், இராசாவே, நான் உம்முடைய பிதாவுக்குத் தாசனயிருந்ததுபோல, உமக்குத் தாசனயிருப்பேனென்று சொன்னால், என்னிமித்தம் அகீதோபேலின் மந்திராலோசனையை வியர்த்தமாக்குவாய்.—அங்கே சாதோக் அப்பா ௩௧ தாரென்னும் ஆசாரியர்கள் உன்னோடிருப்பார்களல்லவா; ஆதலால் நீ அரமனையிலே கேள்விப்படுகிற எந்தக்காரியங்களையும், சாதோக் அப்பாதாரென்னும் ஆசாரியர்களுக்குத் தெரிவிப்பாய்.—கேள், அங்கே அவர்களோடே சாதோக்கின்புத் திரனாகிய அகீமாத்சும், அப்பாதாரின் புத்திரனாகிய யோதானுன்னும் இருவருமிருக்கிறார்களே; நீங்கள் கேள்விப்படுகிற யாவையும், அவர்கள் வழியாய் எனக்குச் சொல்லியனுப்புங்களென்றான்.—அப்பலாலோம் யெருஷலேமுக்கு வர, தாவீதின் சிநேகிதனாகிய ஊஷாயும் நகரத்துக்கு வந்தான்.

யு. அதிகாரம்.

௧. சீபா காணிக்கைகளினாலும் குதினாலும் தன் னெசமானனுடைய சகந்தரத்தைப்பெறல்: ௫. ஷிபியி தாவீதைச் சமீபித்தல்: ௬. தாவீது பொறுதியாயிருத்தல்: ௧௫. ஊஷாய் அப்பலாலோமுடன் சம்பாஷித்தல்: ௨௦. அகீதோபேல் ஆலோசனை சொல்லல்.

தாவீது மலை உச்சிக்குச் சற்றப்பால் சென்ற ௧ பொழுது, மெபீவோஷேத்தின் பணிவிடைக்காரனாகிய சீபா, பொதியேற்றிய இரண்டு கழுதைகளின்மேல் இருநூறு அப்பங்களும், நூறு திராட்சப்பழக்குலைவற்றலும், வசந்தகாலத்திற்குப் பழக்கும் அத்திப்பழங்களும், ஒரு துருத்திராட்சரசமும், கொண்டுவந்து அவனுக்கெதிர்ப்பட்டான்.—இராசா சீபாவைநோக்கி, இவை ௨ கள் என்னத்துக்கென்று கேட்க, சீபா கழுதைகள் இராசகுடும்பத்தார் ஏறுகிறதற்கும், அப்பமும் அத்திப்பழமும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனத்தில் இளைத்தவர்கள் குடிக்கிறதற்கும் என்றான்.—பின்பு இராசா உன் எசமா ௩

(௨௧) ரூத்.௧.யு.௧.௧௭. நீதி.௧.௧௭. (௨௨) யோவா.௧.௧௭. அதி.௧.௧௭. (௨௩) எண்.௪.௧௭. (௨௪) சங்.௧.௧௭. (௨௫) எண்.௧.௧௭. (௨௬) க.இரா.௧.௧௭. உ.நாளா.௧.௧௭. ஏசா.௧.௧௭. க.சாமு.௧.௧௭. (௨௭) க.சாமு.௧.௧௭. அதி.௧.௧௭. (௨௮) அதி.௧.௧௭. (௨௯) அதி.௧.௧௭. எஸ்த.௧.௧௭. ஏசா.௧.௧௭. ஏரே.௧.௧௭. சங்.௧.௧௭. (௩௦) சங்.௧.௧௭. அதி.௧.௧௭. (௩௧) யோச.௧.௧௭. அதி.௧.௧௭. (௩௨) அதி.௧.௧௭. (௩௩) அதி.௧.௧௭. (௩௪) அதி.௧.௧௭. (௩௫) அதி.௧.௧௭. (௩௬) அதி.௧.௧௭. (௩௭) அதி.௧.௧௭. (௩௮) அதி.௧.௧௭. (௩௯) அதி.௧.௧௭. (௪௦) அதி.௧.௧௭. (௪௧) அதி.௧.௧௭. (௪௨) அதி.௧.௧௭. (௪௩) அதி.௧.௧௭. (௪௪) அதி.௧.௧௭. (௪௫) அதி.௧.௧௭. (௪௬) அதி.௧.௧௭. (௪௭) அதி.௧.௧௭. (௪௮) அதி.௧.௧௭. (௪௯) அதி.௧.௧௭. (௫௦) அதி.௧.௧௭. (௫௧) அதி.௧.௧௭. (௫௨) அதி.௧.௧௭. (௫௩) அதி.௧.௧௭. (௫௪) அதி.௧.௧௭. (௫௫) அதி.௧.௧௭. (௫௬) அதி.௧.௧௭. (௫௭) அதி.௧.௧௭. (௫௮) அதி.௧.௧௭. (௫௯) அதி.௧.௧௭. (௬௦) அதி.௧.௧௭. (௬௧) அதி.௧.௧௭. (௬௨) அதி.௧.௧௭. (௬௩) அதி.௧.௧௭. (௬௪) அதி.௧.௧௭. (௬௫) அதி.௧.௧௭. (௬௬) அதி.௧.௧௭. (௬௭) அதி.௧.௧௭. (௬௮) அதி.௧.௧௭. (௬௯) அதி.௧.௧௭. (௭௦) அதி.௧.௧௭. (௭௧) அதி.௧.௧௭. (௭௨) அதி.௧.௧௭. (௭௩) அதி.௧.௧௭. (௭௪) அதி.௧.௧௭. (௭௫) அதி.௧.௧௭. (௭௬) அதி.௧.௧௭. (௭௭) அதி.௧.௧௭. (௭௮) அதி.௧.௧௭. (௭௯) அதி.௧.௧௭. (௮௦) அதி.௧.௧௭. (௮௧) அதி.௧.௧௭. (௮௨) அதி.௧.௧௭. (௮௩) அதி.௧.௧௭. (௮௪) அதி.௧.௧௭. (௮௫) அதி.௧.௧௭. (௮௬) அதி.௧.௧௭. (௮௭) அதி.௧.௧௭. (௮௮) அதி.௧.௧௭. (௮௯) அதி.௧.௧௭. (௯௦) அதி.௧.௧௭. (௯௧) அதி.௧.௧௭. (௯௨) அதி.௧.௧௭. (௯௩) அதி.௧.௧௭. (௯௪) அதி.௧.௧௭. (௯௫) அதி.௧.௧௭. (௯௬) அதி.௧.௧௭. (௯௭) அதி.௧.௧௭. (௯௮) அதி.௧.௧௭. (௯௯) அதி.௧.௧௭. (௧௦௦) அதி.௧.௧௭.

னின்பு தாவின எங்கேயென்று கேட்க, சீபா இராசாவை நோக்கி, அவன், இன்றைத்தினம் இஸரவேல் சந்தியார் என்பிதாவின் இராச்சியத்தை எனக்கு மீண்டு தருவார்களென்று சொல்லிக்கொண்டு, யெருஷலேமிலிருக்கிறானென்றான்.—
 அப்பொழுது இராசா சீபாவை நோக்கி, கேள், மெப்பீலோஷேத்துக்கு உரியதெல்லாம் உனக்கு ரித்தாவதாகவென்று சொல்ல, சீபா என் ஆண்டவனாகிய இராசாவே, உமது கடைச்சம் எனக்குக்கிடைக்கும்படி, வணக்கமாய்க் கேட்கிறேனென்றான்.

பின்பு தாவீது இராசா, பகடீயிற் சேர்ந்தபொழுது, ஷவுலின் வமிசத்தாரின் குடும்பத்தில் கேராவின் புத்திரனாகிய ஷியியியென்னும் பெயர் கொண்ட ஒருவன் புறப்பட்டவருகையில், தூஷணியிட்டுக்கொண்டுவந்து, சகல சனங்களும், சகல பராக்கிரமசாலிகளும், தாவீதுக்கு வலப்புறத்திலும் இடப்புறத்திலும் நிற்க, தாவீதின்மேலும், தாவீது இராசாவின் சமஸ்த பணிவிடைக்காரர்மேலும் கல்லெறிந்தான்.—ஷியியி தூஷணியிட்டுசெய்து, இரத்தப்பிரியனே, பீயியாவின் மகனே, போய்விடு, போய்விடு.—யெகோவா, ஷவுல் வமிசத்தாரின் இரத்தப்பழியை அவனுடைய இராச்சியத்தைப்பெற்ற உன்மேலேதிரும்பிவிட்டாரே; யெகோவா, இராச்சியத்தை உன்புத்திரனாகிய அபுஷாலோம்கையில் ஒப்பித்துவிட்டார்: நீ இரத்தப்பிரியனாகியபடியினால் ஆபத்தில் அகப்பட்டாயென்றான்.

அப்பொழுது சேருயாவின் புத்திரனாகிய அபுஷாய் இராசாவை நோக்கி, அந்தச் செய்தியை, என் ஆண்டவனாகிய இராசாவைத் தூஷணிக்கவேண்டியதென்ன; நான்கடந்து அவன் தலையைச் சேதிக்கும்படி உத்தரவுதருமென்றான்.—அதற்கு இராசா சேருயாவின் புத்திரரே, எனக்கும் உங்களுக்கும் காரியம் என்ன; தாவீதைத் தூஷணிக்கவேண்டாமென்று யெகோவா அவனுக்குச் சொல்லியிருக்கிறபடியால், அவன் தூஷணிக்கட்டும், நீ ஏன் இப்படிச் செய்தாயென்று அவனைக் கேட்கக்கூடியவன் யாவனென்றான்.—பின்னும் தாவீது அபுஷாயையும், அவன் சமஸ்தபணிவிடைக்காரரையும் நோக்கி, கேளுங்கள், என் உதரத்தினின்றும் தோன்றிய என்சுயபுத்திரனே, என் பிராணனை வாங்கத்தேடுகிறான்: இந்தப் பேய் மீனன் அதிலும் எவ்வளவு அதிகஞ்செய்யலாம்; யெகோவா அவனுக்குக் கட்டினாயிட்டிருக்கிறார், ஆதலால் அவன் தூஷணிக்கட்டும்; அவனைத்தடைப்படுத்தலாகாது.—யெகோவா என் கண்ணீரைப் பார்க்கவுட்கூடும், இன்றைத்தினம் நடந்த நிந்தனைக்குப் பிரதியாக யெகோவா எனக்கு நன்மைசெய்யவுட்கூடும்மென்றான்.—

பின்பு தாவீதும் அவன் சனங்களும் வழிகொண்டிருக்கெல்லுகிறபொழுது, ஷியியி மலையருகாக அவனுக்கெதிரே தூஷணியிட்டு, அவன்மேல் கல்லெறிந்து, மண்ணைத்தூற்றிக்கொண்டுவந்தான்.—இராசாவும், அவனோடுகூடிய சகல சனங்களும் யெருஷலேயிலிருக்கிறார்கள், அவ்விடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள், அவனோடுகூடிய இஸரவேயெல்லுராகிய சகல சனங்களும், அகீதோபேலும், யெருஷலேயுக்கு வந்தார்கள்.—அரீகியனாகிய ஷவுலுஷாலோமென்னும் தாவீதின் சிநேகிதன் அபுஷாலோமிடத்தில் வந்தபொழுது, ஷவுலும் அபுஷாலோமைநோக்கி, இராசாவாழ்க, இராசாவாழ்கவென்றான்.—அபுஷாலோமும் ஷவுலையுநோக்கி, யென் உன் சிநேகிதன்மேல் நீ வைத்திருக்கிற பிரீதியிவ்வளவா; நீ உன் சிநேகிதனுடன்போகாமல் விட்டதென்னவென்று கேட்க, ஷவுலும் அபுஷாலோமைநோக்கி, அப்படியல்ல; யெகோவாவும், இந்தச் சனங்களும், இஸரவேலும் சமஸ்தரும், தெரிந்துகொள்ளுகிறவரையேசேர்ந்து, அவருடனேயிருப்பேன்.—மேலும் நான் ஆரிடத்தில் சேவிப்பேன்; அவர்புத்திரனுடைய சமூகத்தில்வலவா; நான் உமது பிதாவின் சமூகத்தில் சேவித்தபிரகாரம், உமது சமூகத்திலுஞ்சேவிப்பென்னென்றான்.

அப்பொழுது அபுஷாலோமும் அகீதோபேலும் உயிரோக்கி, நாம்செய்யவேண்டியது இன்னதென்று நீங்கள் மந்திராலோசனைசெய்து சொல்லுங்கொண்டுசொல்ல,—அகீதோபேல் அபுஷாலோமேகை நோக்கி, உமது பிதா, வீட்டுக்குக்காவலாகவைத்த அவருடையவைப்பாட்டிகளிடத்தில் பிரவேசியும்; அதினால் உமதுபிதாவினால் நீர் அரோசிக்கப்பட்டிருக்கிறீரென்று இஸரவேலரெல்லாரும் கேள்விப்படுவார்கள்: உம்மோடிருக்கிறசகலருடையகைகளுந்திடமாகுமென்றான்.—பின்பு அபுஷாலோமுக்கு உப்பரிசையின்மேல் உருகூடாரம் விரித்தார்கள்; அபுஷாலோம்கை இஸரவேலருக்குக் காணத் தன்பிதாவின் வைப்பாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.—அந்நாட்களில் அகீதோபேல் கொடுக்கும் மந்திராலோசனை, உசாவுகிறவன் தேவனிடத்தில் பெறும் வாக்கைப்போலிருந்தது: அகீதோபேலின் மந்திராலோசனை யெல்லாம் தாவீதுக்கும், அபுஷாலோமுக்கும் இப்படியே தோன்றியது.

யெ. அதிகாரம்.

அகீதோபேலின் ஆலோசனைக்கு விரோதமாக ஷவுலும் ஆலோசனைசொல்லல்: யெ. அந்த ஆலோசனையைத் தாவீதுக்குத் தெரிவித்தல்: உக. அகீதோபேல் தூங்கிக்கூடல்: உச. அமாசா சேருபதியாய் ஏற்படுத்தப்பட்டல்: உஎ. மக்னாயி மினின்றுந்தாவீது உணவுப்பொருளைப்பெறல்.

(ச)நீதி.யெ.யெ. (இ)அதி.யெ.யெ. க.இரா.உ.அ.சச. (எ)உபா.யெ.யெ. (அ)நியா.க.உச.இச.இஎ. க.இரா.உ.க.உ.க.க. அதி.க.யெ. (க)க.சாமு.உச.யெ. அதி.க.அ. யாத்.உஉ.உஅ. (ய)அதி.யெ.உஉ. க.பேதுரு.உ.உக. உ.இரா.யெ.உ.இ. புல.க.க.அ.ரோ.க.உ.உ. (வ)அதி.யெ.யெ. அதி.யெ.ச. (யஉ)அதி.உக.க.உ.க.சாமு.க.யெ.ச.உ.இ.யெ.அ.உ.அ. (யெ) அதி.யெ.க.எ. (யச) அதி.யெ.க.எ. (யஎ) அதி.யெ.உ.இ. நீதி.யெ.யெ. (யக) அதி.யெ.க.ச. (உக) அதி.யெ.யெ. அதி.க.ச.க.உ. க.சாமு.யெ.ச. அதி.உ.எ. சச.அ.யெ. (உஉ) அதி.யெ.யெ.யெ. (உக) அதி.யெ.யெ. (யஎ, அதி.)

மேலும் அகீதோபேல் அப்தாஸோமை நோக்கி, நான் பன்னீராயிரம் பேரைத் தெரிந்துகொண்டே எழுந்தது, இன்றிரவு தாலீதைத்தொடரவிடும். -
 2 அவன் இளைத்து மெலிவடைந்திருக்கையில் நான் அவன்மேற் பாய்ந்து, அவனைப்பயப்படுத்தவேன்: அவனோடுகூடிய சனங்கள் யாவரும் அவனைவிட்டு ஒடி விடுவார்கள்; நான் இராசா
 3 வைமாதிரும் சங்கரிப்பேன்:—சனங்கள் சமஸ்தரையும் உன்னிடத்தில் திரும்பக்கொண்டுவருவேன்: நீ தேடுகிறவன் விழுந்தால் யாவரும் வந்து விட்டதுபோலாகும்: சனங்கள் சமஸ்த
 4 ருக்கு சமாதானமாயிருப்பார்களென்றான்.—அந்தவாக்கு அப்தாஸோமுக்கும், இஸரவேலின்முதியோர் அனைவருக்கும் நலமாகத்தோன்றிற்று.—அப்தாஸோம் அரீயனாகிய ஊஷாயையும் அழைத்துவாருங்கள், அவன்வாக்குமின்னதென்றுகேட்போமென்றான்.—ஊஷாய் அப்தாஸோமிடத்தில்
 5 வர, அப்தாஸோம் அவனை நோக்கி, அகீதோபேல் இன்ன இன்ன பிரகாரஞ்சொன்னான்: அவன்வாக்கின்படிசெய்வோமா; அல்லவெனில் நீ சொல்லென்றுகேட்க, ஊஷாய் அப்தாஸோமை நோக்கி, அகீதோபேல் சொன்ன மந்திராலோசனை இந்
 6 தச்சமயத்துக்குத் தகாதென்றான்.—மேலும் ஊஷாய், உன்பிதாவும் அவன் சனங்களும் பராக்கிரம சாலிகளென்றும், வெளியிலே தனக்குட்டிகளைப்பரிசெய்த கரடிபோல மனங்கசந்திருக்கிறார்களென்றும், உமக்குத்தெரியும்: அன்றியும் உம்முடைய பிதாயுத்தவீரன், அவர் இரவிலே சனங்களு
 7 டன்தங்கமாட்டார்.—அவர் இப்பொழுது ஒரு குழியிலாவது, வேறெவ்விடத்திலாவது ஒளித்திருப்பார்: ஆரம்பத்தில் அவர்களில் சிலர் விழுவார்களாகில், அதைக்கேட்கும் யாவரும், அப்தாஸோமைப் பின்பற்றுஞ் சனங்களுக்குள்ளே சங்காரமுண்டாயிற்றென்பார்கள்.—அப்பொழுது சிக்கத்தின் இருதயத்துக்கொப்போல இருதயமுள்ளதெரியவானாகக் கரைந்துபோவான்: உம்முடைய பிதா பராக்கிரமசாலியென்றும், அவரோடிருப்பவர்களும் பராக்கிரம வீரர்களென்றும் இஸ
 8 ரவேலரனைவருக்குத் தெரியும்.—ஆதலால் தான்முதல் பேர்ஷேபாவரைக்குமுள்ள சமஸ்த இஸரவேலரும், கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணல்போலச் சாதாரணமாக உம்மிடத்தில் ஏகமாய்க் கூடிவரவும், நீரே யுத்தத்துக்குப் புறப்படவும் வேண்டுமென்பதே என் மந்திராலோசனை.—அதினால் நாம் அவரைக்கண்டு பிடிக்கும் எவ்விடத்திலும், பூமியின்மேலே பணிபெய்வதுபோல் அவர்மேல் விழுவோம்: அவரோடுகூடிய சனங்களில் ஒருவரும் மீந்திருக்கமாட்டான்.—
 9 இன்னும் அவர் ஒரு நகரத்திற்குப் புறந்துவிட்டால், இஸரவேலர் சமஸ்தருக்கியறுகளைக் கொண்டுவர, நாம் ஒரு பொடிக்கல்லும் அங்கேகாணப்படாத

படி அதை நதியிலே தள்ளிவிடுவோமென்றான்.—
 10 யெகோவா அப்தாஸோமேலே தீமையை வயசருவிக்கும்பொருட்டு, அவர் அகீதோபேலின் உத்தம மந்திராலோசனையை வியர்த்தமாக்க விரித்திருந்தார். ஆதலால் அப்தாஸோமும், இஸரவேலர் சமஸ்தரும், அகீதோபேலின் மந்திராலோசனையைப் பார்க்கிலும் அரீயனாகிய ஊஷாயின் மந்திராலோசனை அழியுத்தமமென்றார்கள்.
 11 பின்பு ஊஷாய் ஆசாரியர்களாகிய சாதோக்கையையும், அப்தாஸோமும் நோக்கி, அப்தாஸோமும், இஸரவேலின் முதியோருக்கும், அகீதோபேல் கொடுத்த மந்திராலோசனை இன்னதென்றும், தான் கொடுத்த மந்திராலோசனை இன்னதென்றுஞ்சொன்னான்.—ஆதலால் நீங்கள் சீக்கிரமாகத்தாலீதுக்காளனுப்பி, இன்றிரவு வளந்தரவெளிகளிலே தங்காமல் இராசாவுக்கு, அவரோடுகூடிய சகல சனங்களும் விழுங்கப்படாதபடி, அக்கரைப்படவேண்டுமென்று அவருக்குச் சொல்லியுங்களென்றான்.—யோனாதானும், அவனோடு சமஸ்த பிரவேசிக்கக்காணப்படாதபடி ஐன்றோகேலிவந்திருந்தார்கள்; ஒருசிறு பெண்வந்து அவர்களுக்குச் சொல்ல, அவர்கள் போய்த்தாலீது இராசாவுக்குத் தெரிவித்தார்கள்.—
 12 அவர்களை ஒரு பாலகன் கண்டு, அப்தாஸோமுக்கு அறிவித்தான்: அவர்களிருவருஞ் சீக்கிரமாய்ப்போய், புகாரியிலுள்ள ஒருவன் வீட்டிற்குப் பிரவேசித்து, அவன்முற்றத்திலிருந்த கிணற்றில் இறங்கினார்கள்.—வீட்டுக்காரி ஒரு திரையை யக எடுத்துக் கிணற்றின் வாயிலேவிரித்து, அதின்மேலே அரைத்ததானியத்தைப் பரவினான்; அதினால் காரியம் வெளிப்படவில்லை.—பின்பு அப்தாஸோமின் பணிவிடைக்காரர் அந்தவீட்டிலிருக்கிற ஸ்திரியினிடத்தில்வந்து, அகீமாச்சம் யோனாதானும் எவ்வேயென்றுகேட்க, அந்தஸ்திரி அவர்களுடனாக, அவர்கள் நீரோடைக்கப்பாலே போய்விட்டார்களென்றான். இவர்கள் அவர்களைத்தேடிக்கண்டையாமல்யெருஷலேமுக்குத் திரும்பிவிட்டார்கள்.—இவர்கள் புறப்படவும் அவர்கள் கிணற்றினின்றும் ஏறிவந்து, தாலீது இராசாவுக்குத் தெரிவித்து, அவனை நோக்கி, அகீதோபேல் உமக்குவிரோதமாய் மந்திராலோசனை செய்திருக்கிறான்: ஆதலால் எழுந்து, சீக்கிரமாக நதியைக்கடந்துபோய்விடுங்களென்றார்கள்.—அதினால் தாலீதும், அவனோடுகூடிய சகல சனங்களும் எழுந்து, யோந்தானைக்கடந்துபோனார்கள்: பொழுதுவிடிந்து யோந்தானைக்கடந்துபோகாமல் நின்றவர்கள் ஒருவரும் இல்லை.
 13 தன்மந்திராலோசனையை அங்கிகரிக்கவில்லை உகயென்று அகீதோபேல்கண்டு, தன்கழுதை யைப் பண்ணுறுத்தி, அதில் ஏறிக்கொண்டு, தன் நகரத்திலுள்ள தன்வீட்டுக்குப்போய், தன்குடும்பத்தா

(உ)உபா.உடு.யஅ. அதி.யக.யச. சக.யக.எ.(ச)க.சாமு.யஅ.உய.(அ)நியா.யஅ.உடு. ஒசு.யக.அ.(ய)யோச.உ.யக. (யக)நியா.உ.யக. ஆதி.உ.உ.யஎ. (யச) அதி.யடு.கக.கச. (யடு) அதி.யடு.கடு. (யக) அதி.யடு.உஅ. (யஎ) அதி.யடு.உஎ.கச. யோச.உ.உ. யோச.யடு.எ. (யஅ) அதி.யக.டு. (யக) யோச.உ.ச. (உய) யாத்.க.யக. யோச.உ.ச, டு. (உச) வச.யடு.யக. (உக) அதி.யடு.யஉ. உ.இரா.உ.யக. மத்.உ.எ.டு.

ருக்கு நிருவாகம்பண்ணிவைத்துவிட்டு, நான்கு கொண்டுசெத்தான், அவன் தன்பிதாவின் பிரே உச தவறையில் அடக்கம்பண்ணப்பட்டான்.—தாவீது மக்னாயிற்சேர, அப்ஷாலோமும், அவனோடு கூடிய சகல இஸரவேலரும், யோர்தானைக்கடந்துபோனார்கள்.

உடு அப்ஷாலோம் யோவாப்புக்குப்பிரதியாக அமசாவைச்சேர்ப்பதற்கு இதை அமசா நகரவின் புத்திரியும், சேருயாவின் சகோதரியும், மோவாபின்மாதாவுமாகிய அபீகயிலைச்சேர்ந்த இஸரவேலனாகிய இத்ராயென்னும் பெயர்கொண்டவனுடைய புத்திரன்.—இஸரவேலரும், அப்ஷாலோமும், கீவியாத்சேசத்தில் பானியமிறங்கினார்கள்.

உஎ தாவீது மக்னாயிற் சேர்ந்தபொழுது, அம்மோன்சத்தியாரிலுள்ள ரப்பாவில் நகரவின் புத்திரனாகிய ஷோபியும், லோதேபாரிலுள்ள அம்மியேவின் புத்திரனாகிய மாகீரும், ரொகெலியி

உஅ லுள்ளனிலியாத்தியனாகிய பரிஸ்லாயும், —சனங்கன் பசியும், இளைப்பும், தாசமுமாயிருக்கிறார்களென்று, மெத்தைகளையும், கலங்களையும், மட்பாத்திரங்களையும், தாவீதும் அவனோடு கூடிய ச

உக னங்களும் புசிப்பதற்கு, —கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்ததானியத்தையும், பெரும்பயற்றையும் சிறுபயற்றையும், வறுத்தசிறுபயற்றையும், தேனையும், கெய்யையும், ஆட்டையும், பசுப்பாலின் அடைக்கட்டியையுங்கொண்டுவந்தார்கள்.

யி. அதிகாரம்.

க. தாவீது சேனைகளையனுப்பல்: சு. இஸரவேலர் தோல்வியடைதல்: க. அப்ஷாலோம் அதமாதல்: யி. அப்ஷாலோமின் தம்பத்தைக்குறித்தல்: டி. தாவீது அப்ஷாலோமின் மரணச்செய்தியைக்கேட்டல்: கூ. தாவீது புலம்பல்.

தாவீது தன் னோடிருந்த சனங்களைத்தொகையிட்டி, அவர்களுக்குள் ஆயிரவருக்கு அபிபதிகளையும், தூறுபெருக்கு அபிபதிகளையும் ஏற்படுத்தினான்.—

உ பின்பு தாவீது சனங்களில் மூன்றிலொருபங்கையோவாப்பின் வசமாகவும், மூன்றிலொருபங்கைச் சேருயாவின் புத்திரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபீஷாய் வசமாகவும், மூன்றிலொருபங்கைக் கித்தியனாகிய இத்தாயி வசமாகவும் அனுப்பினான். அன்றியும் இராசா சனங்களை நோக்கி, நானும் உங்களுடன் வருகிறேனென்றான்.—சனங்கள், நாங்கள் தப்பியோடினாலும், அவர்கள் எங்கன்மேல் சிந்தைவையார்கள்; எங்களில் பாதிப்பேர் இறந்துபோனாலும், அது ஒரு பொருளென்று எண்ணமாட்டார்கள்: நீரோ, எங்களில் பதினாயிரவருக்குச் சரி: நீர் புறப்பட்டவேண்டாம்: நீர் நகரத்தினின்றும் எங்களுக்கு உதவி செய்தால் நலமென்றார்கள்.—அதற்கு இராசா அவர்களை நோக்கி, உங்கள் பார்வைக்கு நலமாகத்தோன்று

கிறதைச்செய்வேனென்றான். இராசா வாசலுக்குச் சமீபத்தில் நிற்க, சனங்களெல்லாரும் தூறுபெரும், ஆயிரவருமாகப் புறப்பட்டிப்போனார்கள்.—அப்பொழுது இராசா யோவாப்பையும், அபீஷாயையும், இத்தாயியையும் நோக்கி, என்னிமித்தம் வாலிபனாகிய அப்ஷாலோமை யிருந்தவாக நடைத்துக்கொன்று கட்டினையிட்டான். இராசா அப்ஷாலோமைக்குறித்துச் சேர்ப்பதிகள் யாவருக்குக் கட்டினையிட்டதைச் சனங்கள் சகலருங் கேட்டிருந்தார்கள்.

பின்பு சனங்கள் இஸரவேலருக்கு விரோதமாய் வயல்வெளிக்குப் புறப்பட்டார்கள்: யுத்தம் எப்பரியிலுள்ள ஒரு காட்டில் நடந்தது.—அதில் இஸரவேல் சனங்கள் தாவீதின் தாசரின் எழுண்டி கொலைசெய்யப்பட்டார்கள், அன்றைத்தினம் இருபதிலாயிரஞ்சனங்கள் சங்கரிக்கப்பட்டார்கள்.—யுத்தம் தேசமெங்கும் பரந்தது: அதிலுள்ள அன்றைத்தினத்தில் கட்டகம்படுத்தினாலும், காடுபடுத்த சனம் அதிகம்.

அப்ஷாலோம் தாவீதின் பணிவிடைக்காரருக்கு எதிர்ப்பட்டான். அப்ஷாலோம் ஒரு கோவேறு கழுதை யின்மேல் ஏறிப்போகையில், அந்தக்கோவேறு கழுதை ஒரு பெரிய அல்லோன் மரத்தின் நெருங்கியகிளைகளுக்குக் கீழாகச்செல்ல, அப்ஷாலோமின்தலை அல்லோன் மரத்திலே மாட்டிக்கொண்டது, அதிலுள்ள அவனைச் சமந்த கோவேறு கழுதை ஒழிவிட்ட, அவன் வானத்துக்கும் பூயிக்கும் இடையே தொங்கினான்.—அதை ஒருவன்கண்டு, யோவாப்பை நோக்கி, கேளும், அப்ஷாலோம் ஒரு கருவாலி மரத்திலே தொங்கக்கண்டேனென்று சொல்ல, தனக்கு அதைத் தெரிவித்த அந்த மனிதனை நோக்கி, நீ அவனைக்கண்டாயே, நீ என் அவனைத்தரையிலே விழ அடிக்கவில்லை; நான் பத்து வேட்கல் வெள்ளியும், ஒரு கச்சுந் தருவேனெயென்றான்.—அந்த மனிதன் யோவாப்பை நோக்கி, என்கையிலே நான் ஆயிரம் வேட்கல் வெள்ளி வாங்கினாலும், இராசாவின் புத்திரனுக்கு விரோதமாக என் கையை நீட்டமாட்டேன்: நாம் கேட்டுக்கொண்டு நிற்க, வாலிபனாகிய அப்ஷாலோமை ஒருவருந்தொடப்பாடென்று இராசா உமக்கும், அபீஷாய்க்கும், இத்தாயிக்குக் கட்டினையிட்டாரே.—இராசாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமாட்டாது, ஆதலால் நான் அதைச்செய்தேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்வேன்: நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.—

யோவாப் நான் உன்னுடனே தாமதித்து நிற்க யசமுடியாதென்று சொல்லி, தன்கையிலே மூன்று வல்லயங்களை எடுத்து, அல்லோன் மரத்தின்மத்தியில் உயிருடனே தொங்குகிற அப்ஷாலோமின் மாள்பில் அவைகளிலே உருவக்குத்தினான்.—யோவாப்பின் ஆயுத்தாரிகளாகிய பத்துவாலிபர் யிடு

(உச) ஆதி.க.உ.உ. யோச.யி.க.உ.உ. (உடு) க.நாளா.உ.யி.க.யி. க.நாளா.உ.யி.க.யி.க. (உஎ) ஆதி.யி.க. ஆதி.க.ச. ஆதி.யி.க.க.க.உ. (உஅ) ஆதி.யி.க.உ.—(யி.அ. ஆதி. உ.) ஆதி.யி.டு.யி.க. (க) ஆதி.உ.க.யி.க. (டு) வச.யி.உ. (ச) யோச.யி.க.யி.டு.யி.க. (யி.உ) வச.டு.

அபுஷாலோமைக்குமுந்து, அவனை அடித்துக்கொடுக்கின்றபோட்டார்கள்.—அப்பொழுது யோவாப் எக்காளத்தைபூதி, சனங்களைத்தடைப்படுத்த, அவர்கள் இலரவேலரைத்தொடராமல்திரும்பிவிட்டார்கள்.—பின்பு அவர்கள் அபுஷாலோமை எடுத்துக்காட்டிவள்ள ஒருபெரியகுழியிலேவீசி, அவன்மேல் ஒரு பெரியகற்குவியலைக்குவித்தார்கள்: இலரவேலர்யாவரும் தங்கள்தங்கள் கூடாரங்களுக்கு ஒடிப்போனார்கள்.

யஅ அபுஷாலோம் உயிரோடிருக்கையில், என் பேரை வழங்கப்பண்ண என்னக்குப்புத்திரனில் லேயென்றுசொல்லி, தன்னிமித்தம் இராசபள்ளத்தில் ஒரு தூணைநிறுத்தி, அந்தத்தூணுக்குத் தன்பெயரைத்தரித்தான்: அது இந்நாள்வரைக்கும் அபுஷாலோமின் தூண் என்றுவழங்கிவருகின்றது.

யக சாதோக்கின் புத்திரனாகிய அகீமாத்ஸ், யெகோவா, இராசாநிமித்தம் அவர் சத்துருக்களிடத்தில் பழிவாங்கின சமாசாரங்களை இராசாவுக்குத் தெரிவிக்கும்படி நான் சீக்கிரம்போக உயலிடென்று கேட்க,—யோவாப் அவனை நோக்கி, நீ இன்றைத்தினம் சமாசாரம் கொண்டுபோகப்பாடாது, வேறொரு நாளைக்குச் சமாசாரம் கொண்டுபோகலாம்: இராசாவின் புத்திரன் இறந்துபோனான். அதினிமித்தம் நீ இன்றைத்தினம் ஒரு சமாசாரமுங்கொண்டுபோகவேண்டா உக மென்றான்.—பின்பு யோவாப் கூஷியை நோக்கி, நீ கண்டதை இராசாவுக்குப்போய்ச் சொல்லென்றுசொல்ல, கூஷி யோவாப்பைத்தாழ்ந்து உஉவணங்கிக்கொண்டு, ஒடிப்போனான்.—சாதோக்கின் புத்திரனாகிய அகீமாத்ஸ் திரும்பவும் யோவாப்பை நோக்கி, எப்படியும் நான் கூஷிக்குப் பின்னோடெய்திடென்றேகேட்க, யோவாப் என்மகனே, சொல்வதற்குச் சமாசாரமில்லாதிருக்க, நீ ஓடவேண்டியதென்னவென்று சொல்ல,— உக இவன் எப்படியும் நான் ஓடவிடென்றான். அதற்கவன் ஓடென்றான். அப்பொழுது அகீமாத்ஸ் சமபூமிவழியாய் ஒடிக்கூஷிக்குமுந்தி உச விட்டான்.—அந்தச்சமயத்தில் தாவீது இரண்டு வாசலுக்குமிடையிலிருந்தான்: காவலாளன் வாசலுக்குமேலுள்ள அரமியத்திலேறிச் சவரருகே நின்ற, ஏறிட்டுப்பார்த்து, ஒருமனிதன் தனித்து உரு ஒடிவருகிறதைக்கண்டான்.—காவலாளன் கூப்பிட்டு இராசாவுக்குச்சொன்னான், இராசா, அவன் தனித்திருந்தால் அவன்வாயிலே சமாசாரமிருக்குமென்றான். அவன் துரிதமாய் ஒடிச்சமீபித் உசு தவர,—காவலாளன் இன்னும் ஒருவன் ஒடிவருகிறதைக்கண்டான்: பின்பு காவலாளன் வாசற்காவற்காரனைக் கூப்பிட்டு, இன்னுமொருவன் தனித்து ஒடிவருகிறானென்றான். இராசா அவனும் சமாசாரங்கொண்டெவருகிறானென்றான்.— உஎ மேலுங்காவலாளன், முந்தினவனுடைய ஒட்டம் சாதோக்கின் புத்திரனாகிய அகீமாத்ஸுடைய ஒட்டம்போலிருக்கின்றதென்றான். அதற்கு இராசா அவன் நல்லமனிதன், மங்கல சமாசாரங்கொண்டெவருகிறானென்றான்.—அகீமாத்ஸ் இராசாவைக் உஅ கூப்பிட்டு, வாழ்கவென்று சொல்லி, இராசாவுக்குமுன் தரையிலே முகம் குப்புறவிழுந்து, என் ஆண்டவனாகிய இராசாவுக்குக்கை ஒங்கிய மனிதரை ஒப்பித்துவிட்ட உமது தேவனாகிய யெகோவாவுக்குவந்தோத்திரமென்றான்.— அப்பொழுது இராசா, வாலிபனாகிய அபுஷா உகலோம் சகமேயிருக்கிறானென்றுகேட்க, அகீமாத்ஸ், யோவாப் இராசாவின் தாசனையும், உம தடியானையும் அனுப்புமையில் ஒருபெரிய கலகம் நடக்கக்கண்டேன், அதின்னதென்று நான் அறியேனென்றான்.—இராசா நீ போய் அங்கே கூயில்லென்றுசொல்ல, அவன் ஒரு பக்கத்திலே போய்நின்றான்.—கூஷியும்வந்தான்; கூஷி, என் கூக ஆண்டவனே, இராசாவே, சமாசாரம்: உமக்கு விரோதமாய் எழுந்த சமஸ்தரிடத்திலும் இன்றைத்தினம் யெகோவா பழிவாங்கினாரென்றான்.—இராசா கூஷியைநோக்கி, வாலிபனாகிய கூஉ அபுஷாலோம் சகமாயிருக்கிறானென்றுகேட்க, கூஷி அதற்கு உத்தரமாக, என் ஆண்டவனாகிய இராசாவின் சத்துருக்களும், உமக்குவிரோதமாய் எழும்பும்சகலரும், அந்த வாலிபனைப்போலாவார்களாகவென்றான்.

அப்பொழுது இராசா மிகவுங்கலங்கி, வாச கூகலுக்குமேலுள்ள அறைக்குட்பிரவேசித்து, அழுதான்: அவன்போகையில் ஐயோ! என்மகனாகிய அபுஷாலோமே, என்மகனே, என்மகனாகிய அபுஷாலோமே, உனக்காகநான்மரணமடைந்தால்; நலம்: ஐயோ! அபுஷாலோமே, என்மகனே, என்மகனேயென்றுசொல்லிக்கொண்டுபோனான்.

யக. அதிகாரம்.

க. தாவீது துக்கப்பட யோவாப் ஆற்றல்: க. இராசாவைத்திரும்பிக்கொண்டெவரும்படி இலரவேலர்எத்தனைஞ்செய்தல்: யக. யூதாவமிசத்தாரைவும்படி ஆசாரியரையனுப்பல்: யக. கூஷியியின் குற்றத்தை மன்னித்தல்: உச. மெப்பீவோஷேத்தின்மேற்குற்றஞ்சாற்றல்: கூக. பர்சில்லாயையனுப்பல்: அவன்புத்திரனாகிய கிமாமைத் தன்னிடத்திற்சேர்த்தல்: சக. இராசாவைக்குறித்து யூதேயரும் இலரவேலரும் விவாதஞ்செய்தல். இராசா அபுஷாலோமுக்காக அழுதுபுலம்புகிற ரென்று யோவாப்புக்குத் தெரிவிக்கப்பட்டது.— இராசாதன் புத்திரனுக்காகத்துக்கித்துக்கொண்டிருக்கிறாரென்று அன்றைத்தினம் சனங்கள்கேள்விப்பட்டார்கள்: அதினிமித்தம் அந்நாளில் அடைந்த வெற்றி, சனங்கள் சமஸ்தருக்கும்புலம்பலாய்முடிந்தது.—யுத்தத்தினின்று தோற்றோடுகிறவர்கள் வெட்கப்பட்டுத்திருடர்போல் ஓடுகிறவண்ணம், சனங்கள் அன்றைத்தினம் நகரத்திற்புருந்தார்கள்.—இராசா தன் முகத்தைமூடிக்கொண்ட, ஐயோ! என்மகனாகிய அபுஷாலோமே, ஐயோ!

(யஎ) யோச. எ. உச. (யஅ) ஆதி. யச. யஎ. அதி. யச. உஎ. (உச) உ. இரா. கூ. யஎ. (கூ) அதி. யக. ச.—(யக. அதி. கூ) வச. கூஉ. (ச) அதி. யக. கூய. அதி. யஅ. கூக.

அபுஷாலோமே, என்மகனே, என்மகனேயென்று உரத்தசத்தமிட்டருதான்.—யோவாப், வீட்டிலே இராசாவிடத்திற்போய், நீர் உம்முடையசத்தருக்களை நேசித்து, உமது யித்திரரை வெறுக்கிறீர். அதிலுள் இன்றைத்தினம் உமது பிராணனையும், உமது புத்திரபுத்திரிகளின் பிராணனையும், உமது மனைவியரின் பிராணனையும், உமது வைப்பாட்டிகளின் பிராணனையும் இரட்சித்த உமதுதாசர் சமஸ்தருடைய முகத்தையும்நாணப்பண்ணினீர்.—நீர் அதிபதிகளையும் பணிவிடைக்காரர்களையும் நேசிக்கவில்லை; இன்றைத்தினம்இதை நீர்தெரியப்படுத்திப்போட்டீர், நாங்கெல்லாரும் இன்றைத்தினம் இறந்துபோனோம், அபுஷாலோம்மாத்திரம் உயிரேடிருந்தால், உமக்குச் சந்தோஷமாயிருக்குமென்று நான் அறிகிறேன்.—

இப்பொழுது நீர் எழுந்து வெளியேபுறப்பட்டு, உமது தாசரோடே ஆறுதலாய்ப்பேசும்: நீர் வெளியே போகாதிருந்தால், இன்றிரவு உம்முடன் ஒருவருந் தரித்திருக்கமாட்டார்களென்று யெகோவாமேல் ஆணையிடுகிறேன்: அது உமதுகிறுபிராயமுதல், இதுவரைக்கும் உமக்குநேரிட்ட சகல தீமைகளிலும் அதிகதீமையாயிருக்குமென்றான்.—அப்பொழுது இராசாளமுந்து, வாசலிலிருந்தார். இராசா வாசலிலிருக்கிறவரென்று சொல்லிச் சமஸ்த சனங்களுக்குந் தெரிவிக்க, சனங்கன்யாவரும் இராசாவின் சமுக்கத்தில்வந்தார்கள்: இலரவேலரோ தங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிவிட்டார்கள்.

பின்பு இலரவேல் கோத்திரமெங்குமுள்ள சமஸ்த சனங்களும்கலகம்பண்ணி, இராசா எங்களை எங்கன்சத்துருக்கள்கையினின்றும் விடுவித்தும், பெலஸ்தியரின் கையினின்றும் இரட்சித்தும்வந்தார்; இப்பொழுது அபுஷாலோமினிமித்தம் தேசத்தையிட்டோடிவிட்டார்.—நாம் அபிஷேகம் பண்ணிநமக்கு ஏற்படுத்திக்கொண்ட அபுஷாலோமயுத்தத்திலேஇறந்துபோனான். ஆதலால்இப்பொழுது இராசாவைத்திரும்பக்கொண்டெவராமல்மெனமாயிருக்கிறதென்னவென்றார்

௧௬ கள்.—பின்புதாவீது இராசா, ஆசாரியர்களாகியசாதோக்கிடத்திலும், அப்யாதாரிடத்திலும்ஆளனுப்பி, நீங்கள் யூதாவின் முதியோரைநோக்கி, இலரவேலர் சமஸ்தரும்பேசும்வாக்கு, இராசாவினிடத்தில் அவன்வீட்டில்வந்ததைகண்டும், இராசாவைத்தன்வீட்டுக்கழைத்துவராமல் நீங்கள் தாமலெதிக்கிறதென்ன.—நீங்கள் என்சகோதரர், என்னெனும்பு, என்மாயிசம்: இப்படியிருக்க, நீங்கள் இராசாவைத்திரும்ப அழைத்துக்கொண்டெவராமல்தாமகித்திரதென்னவென்றும்,—நீங்கள் அமாசாவைநோக்கி, நீ என்னெனும்பும், என்மாயிசமுமல்லவா; இனிநீரித்தமும்எனக்குமுன்பாகயோவாப்புக்குப் பிரதிசேஷுபதியாயிராவிட்டால், தேவன்எனக்குஅதின்படியும், அதற்கதிகமுஞ்செய்

வாராகவென்றுஞ் சொல்லுங்களென்றுசொல்லி அனுப்பினான்.—யூதாவின் சமஸ்தசனங்களுடைய சய இருதயத்தையும் ஒருவனுடைய இருதயத்தைப்போல இசையப்பண்ணினதிலால், அவர்கள் இராசாவுக்கு, நீரும், உம்முடையதாசர்யாவரும், திரும்பி வாருங்களென்றுசொல்லியனுப்பினார்கள்.—அதிலால் இராசா திரும்பியோர்தான் யெசுமீபத்துக்குவந்தபொழுது, யூதா சனங்கள் இராசாவை எதிர்கொண்டபோய், யோர்தானைக்கடக்கப்பண்ணும்படி கில்காலுக்குப்போனார்கள்.

புகடீயிலுள்ள பேன்யமீனியரானகோராவின் ௧௬ புத்திரராகியஷிமியியும்விரைந்து, தாவீது இராசாவை எதிர்கொள்ளும்படி யூதாவமிசத்தாரோடு போனான்.—பேன்யமீன் வமிசத்தாரில் ஆயிரம் யெபேரும், ஷவுலின்செருமெப்பத்துக்குப்பணியிடைக்காரராகிய சீபாவும், இவ்வேருகடீயபுத்திரர்பதினைந்துபேரும், பணிவிடைக்காரர் இருபதுபேரும், அவனுடன் இராசாவுக்குமுன்பாகயோர்தானைக்கடந்துபோனார்கள்.—இராசாவன்பரிவாரத்தையுதைக்கரைப்படுத்தவும், அவன்விரும்புங்காரியத்தைநடத்தவும் ஒருபடகு அங்கேநின்றது. கோராவின்புத்திரராகியஷிமியி, இராசா யோர்தானைக்கடந்தமாத்திரத்தில் அவனுக்குமுன்னே விழுந்து,—இராசாவைநோக்கி, என் ஆண்டவனே, ௧௬ என்குற்றத்தை மன்னியும், என் ஆண்டவராகிய இராசா யெருஷலேமினின்றும் புறப்படுத்தினத்தில் உமது அடியான்செய்த விரோதத்தைச் சிந்தையில்வையாமல், உமது நினைவுக்குத்தாரமாக அதைவிட்டுவிடும்.—உமதுதாசராகிய நான் உயபாவஞ்செய்தேன், அது எனக்குத்தெரியும்: ஆதலால் என் ஆண்டவராகிய இராசாவை எதிர்கொள்ளும்படி புறப்படும்யோசேப்பின் வமிசத்தார்யாவருக்கும்இன்றைக்கு முந்திக்கொண்டேனென்றான்.—அதற்குச் செருயாவின் புத்திரராகிய உசய அபீஷாய், ஷிமியி யெகோவாவின் அபிஷேகனைத் தாஷனித்தபடியாய் கொலைசெய்யப்பட்டவேண்டாமா என்றான்.—தாவீது, செருஉயாவின்புத்திரரே, என்னோடு உங்களுக்கென்னகாரியம், நீங்கள் இன்றைத்தினம் ஏன் எனக்கு விரோதமாயிருக்கிறீர்கள்; இலரவேலின் தேசத்தில் இன்றைத்தினம் யாவராகிலுங்கொலைசெய்யப்பட்டலாமா; இன்றைத்தினம் நான் இலரவேலருக்கு இராசாவாயிருக்கிறேன், அது எனக்குத்தெரியாதா என்றான்.—பின்பு இராசா ஷிமி உசயைநோக்கி, நீ கொலைசெய்யப்பட்டமாட்டாய் என்றான். அன்றியும் இராசா அவனுக்காணையிட்டிக்கொடுத்தான்.

ஷவுலின் புத்திரராகிய மெபீவோஷேத்தும் உசய இராசாவை எதிர்கொள்ளும்படிபோனான். இராசாபுறப்பட்ட நாள்முதல் சுசமே திரும்பிவரும் நாள்வரைக்கும் அவன் தன்கலைச்சுத்திபண்ணவுமில்லை, தன் தாயையைச்சிரைப்பிக்கவுமில்லை,

(௭) ஆதி.௧௬.௬. (௧) அதி.யெ.யெ. (யெ) அதி.௧.௧. (௧௬) அதி.யெ.உ.௧. ருத்த.௧.யெ. (யெ)நியா.உ.ய.௧. (யெ)யோசு. ௧.௬. (யெ) அதி.யெ.௧. ௧.இரா.உ.௧. (யெ) அதி.௧.௨.ய. (யெ)௧.சாமு.உ.உ.யெ. அதி.யெ.௧.௧. அதி.யெ.௧.௧. (உய) அதி.யெ.௧. (உச) யாத்.உ.உ.உ. (உஉ) அதி.யெ.யெ. ௧.சாமு.யெ.யெ. (உ௬) ௧.இரா.உ.௧. (உச) அதி.௧.௧.

உடுதன் வஸ்திரங்களைத்தோய்க்கவுமில்லை.—அவன் இராசாவை எதிர்கொள்ளும்படி யெருஷலே முக்குவந்தபொழுது, இராசா அவனைநோக்கி, மெப்பீவோஷேத்தே நீ என்னோடேவராமல்விட்டு உடனென்னவென்றுகேட்க,—இவன், என் ஆண்டவனே, இராசாவே, என் பணிவிடைக்காரன் என்னைவருகித்தான்: உமதடியான் முடவனான படியினாலே நானொருகமுதையைப்பண்ணுறுத்தி, அதின்மேலேறிக்கொண்டு, இராசாவிடத்திற் உள போவேனென்றேன்.—அவன் என் ஆண்டவனாகிய இராசாவிடத்தில் என்னைக்குறித்து வீண்பழிச்சொல்லப்பெடுகினான்; என் ஆண்டவனாகிய இராசா ஒருதேவதானைப்போலிருக்கிறார்: ஆதலால் உம்முடையபார்வைக்கு நலமாய்த்தோன் உறுகிறதைச்செய்வீராக.—என் ஆண்டவனாகிய இராசாவின் சமூகத்தில் என் பிதாவயிசத்தார் யாவரும் செத்தவர்கள்போலிருந்தும், நீர் உமதடியானை உமது போசனபீடத்தில் புகிப்பவர்களுடன் இருக்க இடந்தந்தீர். இனி இராசாவிடத்தில் முறையிட எனக்ககிகாரம் என்கேயென்றான்.—

உக அதற்கு இராசா அவனைநோக்கி, உன்காரியத்தை நீ அதிகமாய் விவரிக்கவேண்டியதென்ன; நீயும் சீபாவும் நிலத்தைப்பங்கிட்டுக்கொள்ளுங்களைன்று நான்சொல்லியிருக்கிறேன் என்றான்.—

கஉ அதற்கு மெப்பீவோஷேத் இராசாவை நோக்கி, என் ஆண்டவனாகிய இராசா தன் வீட்டுக்குச் சுகமே திரும்பிவந்துவிட்டாரே, அவன் சகலமும் எடுத்துக்கொள்ளட்டுமென்றான்.

கக சிலியாத்தியனாகிய பர்சில்லாயும் ரொகெலியிலிருந்துவந்து, இராசாவை யோர்தானுக்கக்கரைப்படுத்துவதற்கு இராசாவுடன்யோர்தானைக்கடந்துவந்தான்.—பர்சில்லாய் என்பது வயதுள்ளவனாகி, மிகவும்விரும்புதலையிருந்தான்: அவன் மகாபெரிய மனிதனானபடியினாலே, இராசா மக்னாயிமேலேயிருக்கிறவரைக்கும் அவனுக்கு ஆகாரமனுப்பிவந்தான்.—இராசா பர்சில்லாயைநோக்கி, நீ என்னுடன்கடந்துவா, நான் யெருஷலேயில் உன்னை என்னுடனேவைத்து ஆதரித்துவருவேனென்று சொல்ல,—பர்சில்லாய் இராசாவைநோக்கி, நான் இராசாவுடன் யெருஷலேயுக்குவா, இன்னும் நான் எவ்வளவுகாலத்துக்கு இருக்கப்போகிறேன். இன்றோடே எனக்கு எண்பதுவயது: நான் நன்மைநீமை கடுயின்னதென்று பருத்தறிவேனா.—உமது தாசன் போசனபானங்களின்சுவை அறியக்கூடொமொ; பாடகர் பாடினிகளுடைய கீதசத்தத்தை இனிக்குக்கக்கூடொமொ; என் ஆண்டவனாகிய இராசாவுக்கு உமதடியான் ஒரு பாரமாயிருக்கவேண்டியதென்ன.—உமதடியான் யோர்தானைக்கடந்து இராசாவுடன் கொஞ்சத்தூரம் வருவேன்: இராசா எனக்கு இவ்வளவு சம்பிரமந்தரவேண்டிய கள தென்ன.—உமதடியானாகிய நான் என் பிதா மா

தாக்களின் பிரேதவறையிருக்கிற என்நகரத்தில் மரணமடையும்படி, என்னைத் திரும்பிப்போக விடும். உமதடியானாகிய சிமாமைப்பாரும்; இவன் என் ஆண்டவனாகிய இராசாவுடன் வரட்டும்; உமதுபார்வைக்கு நலமாய்த்தோன்றுவதை இவனுக்குச் செய்வீராகவென்றான்.—அதற்குத் தரமாய் இராசா, சிமாம் என்னுடன் வரட்டும், உனக்கு நலமாய்த்தோன்றுவதை நான் அவனுக்குச்செய்வேன்: அன்றியும் நீ என்னிடத்தில் வேண்டுமப்பிரகாரம் நான் உனக்குச் செய்வேனென்றான்.—சமஸ்த சனங்களும் யோர்தானைக்கடந்தார்கள். இராசா கரைப்பட்டமாதிரித்தில் பர்சில்லாயை முத்தஞ்செய்து, அவனை ஆசீர்வதித்தான்; பின்பு இவன் தன்சயஸ்தானத்துக்குப் போய்விட்டான்.—இராசா கில்காலுக்குப்போயினான், சிமாமும் அவனுடன்போனான்: யூதாவின் சமஸ்தசனங்களும், இஸரவேலில் பாதிச்சனங்களும், இராசாவைநடத்திக்கொண்டு போனார்கள்.

மேலும் இஸரவேலர் சமஸ்தரும் இராசாவிசுனிட்டுத்திலவந்து, இராசாவைநோக்கி, எங்கள் சகோதரராகிய யூதா சனங்கள் உம்மைக்கவாந்து, இராசாவையும், அவர் குடும்பத்தாரையும், அவரோடுள்ள தாலீதின் சமஸ்த மனிதரையும், யோர்தானுக்குக்கரைப்படுத்தினதென்னவென்று சொல்ல,—அதற்குத்தரமாய், யூதாவின் சமஸ்த சனங்களும் இஸரவேலரை நோக்கி, இராசா எங்களுக்கு நெருங்கின உறவான்: இக்காரியத்தினியித்தம் நீங்கள் கோபிக்கவேண்டியதென்ன; நாங்கள் இராசாவிடத்தில் சொற்பமாகிலும் புகித்தோமா, அல்லது அவர் எங்களுக்குத்தோகிலும் கானிக்கை தந்தாராவென்றார்கள்.—இஸரவேலர் யூதாவின் சனங்களைநோக்கி, இராசாவில் எங்களுக்குப்பத்துப்பங்கு, தாலீதிடத்தில் உங்களிலும் எங்களுக்கு உரித்ததிகம்: ஆதலால் நாங்கள் இராசாவைத் திரும்ப அழைத்துவரும்படி எங்கள் ஆலோசனையே முந்தாதபடிக்கு, நீங்கள் எங்களைப்பறக்கணித்ததென்னவென்றார்கள். இஸரவேலரின் வாக்கிலும் யூதாசனங்களின் வாக்கு அதிக கடினமாயிருந்தது.

உய. அதிகாரம்.

க. இஸரவேலர்கலகஞ்செய்கையில்ஷேபாசனங்களைத் தன்னிடத்திற் சேர்த்தல்: க. தாலீத தன் வீட்டிற்குத் திரும்பிவரல்: ச. அமாசா சேனாபதியாக ஏற்படுத்தப்பட்டபின்பு யோவாப்பால் கொல்லப்பட்டல்: டிச. ஆபேல் நகரத்தை முற்றிக்கைசெய்தல்: டிச. ஷேபாவின் தலை ஒருஸ்திரியால் யோவாப்புக்கு ஒப்பிக்கப்பட்டல்: உக. தாலீதின் அதிபதிகள்.

அந்தச் சமயத்திலே, பேன்யமீனியனும் பிசீயின் புத்திரனுமாகிய ஷேபாவேன்று பெயருள்ள பீலியாவின் மகன் ஒருவனிருந்தான்: அவன்

(உடு) அதி.யச.யெ. (உஎ) அதி.யச.க. அதி.யச.யெ.உய. (உஅ) க.சாமு.உச.யச. அதி.க.எ.ய.யச. (கக) க.இரா.உ.எ. (கஉ) அதி.யெ.உஎ. (கச) சங்.கூ.ய. (கஎ) க.இரா.உ.எ. எரே.ச.க.ய. (கக) ஆதி.க.க.டு. (சக) வச.யி. (சஉ) வச.யெ. (சக) ரியா.அ.க. ரியா.யெ.க.—(உய. அதி. க.) அதி.யச.சக. க.இரா.யெ.யச. உநாநா.ய.யச.

எக்காளமுதி, தாலீதிடத்தில் எங்களுக்கு ஒரு பங்குமில்லை; ஈஷாயின் புத்திரனிடத்தில் எங்களுக்கு ஒரு ஈதத்தரமுமில்லை: இலரவேலரே, நீங்கள் உங்களுக்கக் கூடாரங்களுக்குப்போய் விடுங்கென்றான்.—அதனால் இலரவேலர் ஒவ்வொருவரும் தாலீதைப் பின்பற்றாமல் திரும்பி, பிக்ரீயின் புத்திரனாகிய ஷேபாவைப் பின்பற்றினார்கள்: யோந்தான் தொடங்கி யெருஷலேம் வரைக்குமுள்ள யூதாவின் சனங்கள், தங்கள் இராசாவைச் சார்ந்திருந்தார்கள்.—தாலீது யெருஷலேயிலே தன் வீட்டுக்குவந்து சேர்ந்தான்; இராசா தான் வீட்டைக்காக்கும்படிவைத்துவிட்டப்போன தன் பைப்பாட்டிகளாகிய அந்தப் பத்து ஸ்திரிகளையும் வரவித்து, காவலீட்டி விட்டி, அவர்களை ஆதரித்துவந்தான், அவர்களிடத்தில் பிரவேசிக்கவில்லை. அவர்கள் மாண்பினம்வரைக்கும் அடைக்கப்பட்டி, விதவைகள் போலிருந்தார்கள்.

பின்பு இராசா அமாசாவைநோக்கி, நீ மூன்று நாளுக்குள்ளே யூதாவின்சனங்களின் சமுதாயத்தைஎன்னிடத்தில்வரப்பண்ணு, நீயும் இவ்விடத்திலிருக்கவேண்டுமென்றான்.—அதினால் அமாசா யூதாவின் சனங்களைக்கூடிவரச்செய்யும்படி புறப்பட்டுப்போய், குறித்தகாலத்தில்வராமல்நெடுநேரமாய்த்தாமதித்திருந்தான்.—ஆதலால் தாலீது அபீஷாயைநோக்கி, அபீஷாலோமைப்பார்க்கிலும் பிக்ரீயின்புத்திரனாகியஷேபா அதிகதீங்கு செய்வான்: அவன் மதில் சூழ்ந்த நகரங்களிற்பு குந்து, நமக்குத்தப்பிக்கொள்ளாதபடிக்கு, நீ உன் ஆண்டவனின் தாசரைக்கூட்டிக்கொண்டு அவனைத்தொடர்ந்து போவென்றான்.—அப்பொழுது யோவாப்பின் சனங்களும், கிரேத்தியரும், பெலேத்தியரும், பராக்கிரமசாலிகன்யாவரும் அவனைத்தொடரும்படி புறப்பட்டு, யெருஷலேமைவிட்டு, பிக்ரீயின்புத்திரனாகிய ஷேபாவைப் பின் தொடரப்போனார்கள்.—அவர்கள் கியோனிலுள்ள பெரியகல்லினிடத்தில் சேர்ந்தபொழுது, அமாசா அவர்களைஅவந்து சேர்ந்தான். யோவாப்தான் தரித்தவஸ்திரத்தை இறுக்கிக்கட்டினான், அதின்மேலிட்டகச்சில் இடையிலே உறையுடன் ஒருக்கட்கமிருந்தது; அவன் நடந்து போகையில் அதுநழுவிவிழுந்தது.—யோவாப் அமாசாவை நோக்கி, என்சகோதரனே, சுகமாயிருக்கிறாயாவென்று சொன்னான், யோவாப் அமாசாவை முத்தமிட, தன் வலதுகையினால் அவன் தாடியைப்பிடித்தான்.—அமாசா யோவாப்பின் கையிலிருந்த கட்டகத்தைக்குறித்துச் சிந்தியாமலிருக்க, அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாக வயிற்றிலே ஒரு குத்தாகக்குத்தினான், அவன் இறந்துபோனான். பின்பு யோவாப்பும், அவன் சகோதரனாகிய அபீஷாயும், பிக்ரீயின் புத்திரனாகிய ஷேபாவைத்

தொடர்ந்தார்கள்.—மேலும் யோவாப்பைச்சேர்ந்தவன் ஒருவன் சவத்தினருகேநின்றது, யோவாப்மேல் பிரியங்கொண்டு, தாலீதின் பட்சமாயிருக்கிறவனும் யோவாப்பைப் பின்பற்றிப்போவானாகவென்றான்.—அமாசா, இராசவழியின் மதிலில் இரத்தத்திலேபுரண்டு கிடந்தபடியால், சனங்கள் யாவருந்தரித்துநிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துவிட்டு, அவனருகே வருகிறவர்களெல்லாரும் பின்னுந் தரித்துநிற்பதைக்கண்டு, அவன்மேல் ஒருவஸ்திரத்தைப்போட்டான்.—அவன் யுக இராசவழியினின்றே நீக்கப்பட்டபின்பு, பிக்ரீயின் புத்திரனாகிய ஷேபாவைத்தொடர், சமஸ்த சனங்களும் யோவாப்புக்குப்பின்சென்றார்கள். அவன் இலரவேல் கோத்திரமெங்கும்போய் யசுபேலுக்கும், பேத்மாகாவுக்கும், சமஸ்தபீரியரினிடத்துக்குஞ் சென்றான்: அவர்களும் கூடிவந்து அவனைத்தொடர்ந்தார்கள்.—அவர்கள் யுகபோய், பேத்மாகாவிலுள்ள ஆபேலில் அவனை முற்றிக்கைபோட்டு, நகரத்துக்குச்சமீபத்திலே கொத்தனம்போட்டார்கள்: யோவாப்புடனிருந்த சகலசனங்களும் மதிலைவிழ இடித்தார்கள். அப்பொழுது நகரத்தினின்றே விவகமுள்ள யுக ஒரு ஸ்திரி, கேளுங்கள், கேளுங்கள், என் யோவாப்பிடத்தில், பேசும்படி சமீபித்துவர அவருக்குச்சொல்லுங்கென்று கூப்பிட்டான்.—அவள் அவளுக்குச் சமீபித்தபொழுது, அந்தஸ்திரி, யோவாப் நீராவென்றுகேட்க, அவன் நான் தானென்றான். பின்பு அவன் அவனை நோக்கி, உமதடியான்சொல்லும் வாக்கைக்கேளுமென்று சொல்ல, அவன் கேட்கிறெனென்றான்.—அப்பொழுது அவன், பூருவகாலத்திலுள்ளவர்கள் ஆபேலிடத்தில் ஆலோசனைகேட்டு, தங்கள் விவாதத்தைத் தீர்ப்பார்கள்.—நான் இலரவேலுக்குச் சமாதானமும் நேர்மையுமுள்ளவனாயிருக்கிறேன்: நீர் இலரவேலுக்குள்ளே ஒரு மாதாவைப்போன்ற நகரத்தை அழிக்கப்பார்க்கிறீர்: யெகோவாவின் சதத்தரத்தை விழுங்குவதென்னவென்று சொல்ல,—யோவாப் அதற்குத்தரமாக, விழுங்குதலும், அழித்தலும், எனக்குத் தூரமாயிருக்கக்கடவன்.—காரியம்படியல் உகல: பிக்ரீயின் புத்திரனாகிய ஷேபாவென்றுபெயருள்ள எப்ராயீம் பருவத்தானொருவன், தாலீதிராசாவுக்குவிரோதமாதத்தன்கையை ஒவ்வினான்: அவனை மாததிரம் ஒப்பித்துவிடுங்கள், அப்பொழுது நான் நகரத்தைவிட்டுப் புறப்பட்டுப்போவேனென்றான். அந்த ஸ்திரியோவாப்பைநோக்கி, கேளும், அவன் தலைமதில்மேலாக உம்மிடத்தில் வீசப்படுமென்றான்.—பின்பு அந்த ஸ்திரி உடதன்புத்தியினால் சகல சனங்களிடத்திலும் போனான். அவர்கள் பிக்ரீயின்புத்திரனாகிய ஷேபாவின் தலையைச்சேதித்து, யோவாப்பிடத்தில் வீ

(௧) அதி.யுக.யுகி. (௨) அதி.யுக.யுக. (௩) அதி.யுக.யுக. (௪) இரா.௧.௩௩. (௫) அதி.யுக.யுகி. (௬) இரா.௧.௩௩. (௭) மத். ௨௧.௧௧. லூக். ௨௨.௨௪. (௮) க.இரா.௨.௮. அதி.௨.௨௧. (௯) இரா.யுகி.௨.௧. ௨.நானா.யுக.௪. (௧௦) உ.இரா.யுக.௨. (௧௧) உ.பா.௨.௧.யுக. (௧௨) க.சாமு.௨௧.யுக. அதி.௨.௧.௩. (௨௨) பிர.௧.யுக.யுகி.

சிலிட்டார்கள். அப்பொழுது அவன் எக்காளம் ஊத, அவர்கள் நகரத்தைவிட்டுக்கலைந்து, தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். யோவாபும் யெரூஷலேயில் இராசாவிடத்துக்குத்திரும்பினான்.

- உக அக்காலத்தில் யோவாப் இஸரவேலரின் சகல வயிசத்துக்கும் பிரதானசேனாபதியாயிருந்தான்: யோய்தாவின் புத்திரனாகிய பிரயா, கிரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் அதிபதியானான்.—
- உச ஆதோராம்திறைவாங்குகிறவனும், அகிலூத்தின் புத்திரனாகியயோஷாபாத் இதிகாசகத்தனும்,—
- உடு ஷிவா இலேக்கனும், சாதோக்கும் அப்பாதா
- உசரும் ஆசாரியரும்,—யாயிரியனாகிய ஈரா, தாலீ தினிடத்திற் பிரதான அதிபதியுமாறான்கள்.

உக. அதிகாரம்.

க. கியோயான் சனங்களைக்கொலை செய்ததினிமித்தம்மூன்றுவருஷம்பஞ்சமுகரித்தல்: ஷவுலின் புத்திரபெளத்திரரைக்கொல்லல்: ய. கொல்லப்பட்டசனங்களின்மேல் ரிஸ்பான்சின்தைவைத்தல்: யஉ. ஷவுல் யோனாநாணென்பவர்களின் எலும்புகளைப் புதைத்தல்: யடு. பெலிஸ்தியருடன் யுத்தஞ்செய்தல்.

தூவீதின்காலத்தில் மூன்று வருஷம் இடைவிடாதபஞ்சமூண்டாயிருந்தது, அதிலே தாலீது யெகோவாவிடத்தில்உசாவ, யெகோவா, ஷவுலும் இரத்தப்பிரியராகிய அவன் வயிசத்தாரும். கியோனியரைக்கொண்டுபோட்டார்கள்,

- உ அதினிமித்தம் உண்டாயிற் றென்றார்.—இராசா, கியோனியரையழைப்பித்து, அவர்களுடன் சம்பாஷித்தான்; அந்தக்கியோனியர் இஸரவேலரைச்சேர்ந்தவர்களல்ல, எமோரியரில் எஞ்சி நின்றவர்கள்; இஸரவேல்சந்ததியார் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தும், ஷவுல் இஸரவேல் சந்ததியாரிடமும், யூதாவியசத்தார்மேலும் கொண்டவரைக்கியத்தினால், அவர்களைக்கொல்ல வகைதேடினான்.—தாலீது கியோனியரைநோக்கி, நான் உங்களுக்குச்செய்யவேண்டியதென்ன, நீங்கள் யெகோவாவின் சுதந்தரத்தைஆசீர்வதிக்கும்படிக்கு, நான்செய்யவேண்டியபிராய்ச்சித்தமென்னவென்றுகேட்க,—கியோனியர் அவனைநோக்கி, நாங்கள் ஷவுலிடத்திலும், அவன் குடும்பத்தாரிடத்திலும், வெள்ளியையாவதுபொன்னையாவதுவாங்கமாட்டோம்; எங்கள்நிமித்தம் இஸரவேலருக்குள்ளே யாதொருவனைக் கொல்லவும் வேண்டாடென்றார்கள். அப்பொழுது அவன், நீங்கள் சொல்லுவதெதுவோ அதை உங்களுக்குச்செய்யவேனென்றான்.—
- டு அதினால் அவர்கள் இராசாவைநோக்கி, எங்களை நாசப்படுத்தி, நாங்கள் இஸரவேலின் தேசமெங்கும் நிலைத்திராமல்ஒழிந்துபோகும்படிஎங்களைச்

சேதித்தவனுடையபுத்திரரில்,—ஏழுபேர் எங்களிடத்தில் ஒப்பிக்கப்படவேண்டும், அப்பொழுதுநாங்கள் யெகோவா தெரிந்தஷவுலிருந்த கியாவில் யெகோவாவுக்காக அவர்களைத் தூக்கிப்போடுவோமென்றார்கள். அதற்கு இராசா நான்தருவேனென்றான்.—ஆனாலும் தாலீ தும், ஷவுலின்புத்திரனாகிய யோனாநானும் யெகோவாவைக்கொண்டு ஆணையிட்டிருந்தபடியால், இராசா, ஷவுலின்பெளத்திரனும் யோனானின் புத்திரனாகிய மெய்வோஷேத்தை இரட்சித்தான்.—ஆயாவின்புத்திரியாகியரிஸ்பான் ஷவுலுக்குப்பெற்ற அர்மோனி, மெய்வோஷேத்தென்னும் புத்திரிருவரையும், ஷவுலின் புத்திரியாகிய மீகானின் சகோதரி மெகோலாவியனான பார்ஸில்லாவின் புத்திரனாகிய ஆத்ரியேலுக்குப்பெற்ற புத்திரர் ஐந்துபேரையும் பிடித்து,—கியோனியர்கையிலொப்பிக்க, அவர்கள் இவர்களை யெகோவாவின் சமூகத்திலே மலையில் தூக்கிப்போட்டார்கள்: இவர்கள் ஏழுபேரும் எகமாய்விழுந்தார்கள், வாற்றுகோதுமைஅறுக்கும் ஆரம்பத்தில், அறுப்புக்கு முதல்காட்சளில், இவர்கள் கொன்றுபோடப்பட்டார்கள்.

ஆயாவின்புத்திரியாகிய ரிஸ்பான் இரட்டுப்பு டவையை யெடுத்துக்கொண்டுபோய், அதைக்கண்மலையில்தனக்காகவிரித்து, அறுப்பின் ஆரம்பமுதல்வானத்தினின்றும்ழைபெய்யும் வரைக்கும், பகலில் ஆகாயத்துப்பறவைகளும், இரவில் காட்டுமிருகங்களும் இவர்களமேல் விழாதபடி காத்தான்.—ஆயாவின்புத்திரியும், ஷவுலின்வைப்பிடபாட்டியுமாகிய ரிஸ்பான்செய்தகாரியம்தாலீதுக்குத்தெரிவிக்கப்பட்டது.

பின்பு தாலீதுபோய், பெலிஸ்தியர் கில்போயஉவாவிலே ஷவுலைக் கொன்றபொழுது, அந்தப்பெலிஸ்தியர் ஷவுலையும், அவன் புத்திரனாகிய யோனாநானையுந்தூக்கினபேதஷானின்வீதியிலிருந்து, யாபேஷ் கிலியாத்திலுள்ளசனங்கள்திருடிக்கொண்டுபோன அவர்கள்எலும்புகளை அவர்களிடத்தில்வாங்கி,—அங்கிருந்துஷவுலின்எலும்புகளையும், அவன் புத்திரனாகிய யோனானின்எலும்புகளையும்கொண்டெவந்தான்: தூக்கப்பட்டவர்களுடைய எலும்புகளையும் கூடச்சேர்த்து,— ஷவுலின் எலும்புகளையும், அவன் புத்திரனாகிய யெயோனானின் எலும்புகளையும், பேனயாமீன் தேசத்துச்செலாபூரிலுள்ள அவன் பிதாவாகிய தேஷின்பிரேதவறையில் அடக்கம்பண்ணினார்கள்: இராசாகட்டினையிட எல்லாவற்றையுஞ்செய்தார்கள். தேவன் தேசத்தினிமித்தம் அவர்கள் பிரார்த்தித்ததைக்கேட்டருளினார்.

பின்பு இஸரவேலருடன் பெலிஸ்தியர் யுத் டுதஞ்செய்தார்கள்; தாலீதும் அவனோடுகூடிய அ

(உக) அதி.அ.யெ.யு. (உச) க.இரா.ச.சு. அதி.அ.யெ. க.இரா.ச.க. (உடு) அதி.அ.யெ. க.இரா.ச.ச. (உச) அதி.உக.க.அ. ஆதி.சக.சடு. யாத்.உயெ. அதி.அ.யு. —(உக. அதி. க.) எண்.உஎ.உக. (உ) யோச.க.க.யெ.யெ. (க) அதி.உயெ.யெ. (சு) க.சாமு.யெ.உச. க.சாமு.யெ.உச. (எ) க.சாமு.யெ.க. (அ) அதி.க.எ. க.சாமு.யெ.யெ. (க) அதி.க.யெ. (ய) வச.அ. அதி.க.எ. உபா.உக.உக. (யஉ) க.சாமு.கக.யெ.யெ.யெ. க.சாமு.கக.யெ. (யச) யோச.யெ.உஅ. யோச.எ.உச. அதி.உச.உடு.

வன் தாசரும் பெலிஸ்தியரை எதிர்த்து யுத்தஞ் செய்தார்கள்: தாலீது இளைத்துப்போனபொழுது, —முந்தாறுஷேக்கல் நிறைகொண்ட பித்தீனையினுஞ்செய்த ஈட்டியை உடையவனும், புதுக்கட்கத்தையத்தரித்தவனுமாகிய இஷ்பீ யினொப்பென்னும் ரப்பாயரில் ஒருவன் தாலீதைக்கொல்ல வ அபிப்பிராயங் கொண்டான். —சேருயாவின் புத்திரனாகிய அபீஷாய் இவனுக்குத்துணை நின்ற, பெலிஸ்தியனை அடித்துக்கொன்றுபோட்டான். பின்பு தாலீதின் சனங்கள் அவனுக்காணையிட்டு, நீர் இஸரவேலரின் விளக்கை அவி யாதிருக்கவேண்டுமானால், இனி எங்கனோடு கூடி யுத்தத்துக்குப் புறப்படவேண்டுமென்று சொன்னார்கள். —பின்பு கோப்பிலே பெலிஸ்தியருடன்திரும்பவும் யுத்தம் நடந்தது: அதில் ஊஷாத்தியனாகிய சிபெக்காய், ரப்பாயரில் ஒருவனாகிய ஷாப்பைக்கொன்று போட்டான். —திரும்பவும் பெலிஸ்தியருடன் கோப்பிலே ஒருயுத்தம் நடந்தது, அதில் பேதலகேமியனான யாரெயொரிக்கியின்புத்திரனாகிய எல்கானான், டெய்கிறவர்களின்படைமரம்போன்ற ஈட்டிப்பிடியையுள்ள கித்தியனாகிய கொல்யாத்தின் சகோதரனைக் கொன்று போட்டான். —இன்னும் ஒரு யுத்தம் காத்தூரிலே நடந்தது, அங்கே நெடியவனும், கைகளில் அவ்வாறு விரலும், கால்களில் அவ்வாறு விரலும், ஆக இருபத்துநான்கு விரல்களையுடையவனும், ரப்பாயருக்குப் பிறந்தவனுமாகிய ஒருவன், —இஸரவேலரை நித்திக்க, தாலீதின் சகோதரனை வ்மிமியாவின் புத்திரனாகிய யோனா தான் அவனைக்கொன்றுப்போட்டான். —இந்நான்கு பேரும் காத்தூரிலே ரப்பாயருக்குப் பிறந்தவர்கள், இவர்கள் தாலீதின் கையினாலும், அவன் தாசரின் கையினாலும் விழுந்தார்கள்.

உஉ. அதிகாரம்.

இரட்சையினியித்தழும், நானாவீத நன்மைகளினியித்தழும், தாலீது யெ கோவாவுக்குள் தோத்திரப்பாட்டுப்பாடல்.

தாலீது தன்சமஸ்தத்துருக்கள்கையினின்றும், ஷூவுல் கையினின்றும் தன்னை யெ கோவாவிடுவித்தகாலத்தில், மேல்வரும்பாட்டையெ கோவாமேலேபாடினான்: —யெ கோவாவே என்கன்மலை, என்கோட்டை, என் இரட்சகர்; —என் தேவன், நான் நம்பும் என்கன்மலை: என் கேடகம், என்னை இரட்சிக்குங்கொம்பு, என் உயர்ந்த துருக்கம், என்புகவிடம், என் இரட்சகர்; உபத்திரவத்தினின்றும் என்னை விடுவிக்கிறீர். —

துதிக்கப்படுகிற யெ கோவாவை நோக்கிப் பிரார்த்தித்தேன்: அதினால் என் சத்துருக்களினின்றும் இரட்சிக்கப்பட்டேன். —மரணமாகிய திரைகள் என்னைச் சூழ்ந்துவீசின, துஷ்டராகிய வெள்ளம் என்னைப் பயப்படுத்திற்று; —நரகப் பந்தங்கள் என்னைச் சூழ்ந்தன; மரணக்கண்ணிகள் என்னைச் சுற்றிக்கொண்டன; —நான் வியாகுலப்பட்ட பொழுது யெ கோவாவைப் பிரார்த்தித்தேன், என் தேவனுக்கு ஒலமிட்டேன்: அவர் தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக்கேட்டார், நான் இட்ட ஒலம் அவர் செவிக்கேற்றிற்று. —அப்பொழுது அவர்கோபித்தபடியால், பூமி அசைந்து அதிர்ந்தது; ஆகாயமண்டலத்தின் அஸ்திபாரங்கள் அசைந்து குலங்கின. —அவருடைய நாசியிலிருந்து புகை கிளர்ந்தது, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டுப் பட்சித்தது: தழல்கள் அதினாலே எரிந்தன. —அவர்வானத்தைத்தாழும்படி செய்து இறங்கினார்; காரிருள் அவர்பாதத்தின்கீழிருந்தது. —அவர்கெருபியின்மேல் ஏறிப்பறந்தார்: அவர் காற்றின் சிறகுகளின்மேல் தரிசணப்பட்டார். —அவர் சலராசியையுங்கார்மேகத்தையும் தம்மைச் சூழும் ஆவாசமாக்கி, அந்தகாரத்தில் வாசம்பண்ணினார். —அவர் சந்நிதிப்பிரகாசத்தினால் தழல்கள் எரிந்தன. —யெ கோவா வானத்தில் முழக்கிய மிட்டார், சருவத்திற்கும் மேலானவர் தொனியி செய்தார். —அவர் அம்புகளைப்பிரயோகித்து, அவர்களைச் சின்னப்பின்னப்படுத்தினார்; மின்னலினால் அவர்களைக்கிலேசப்படுத்தினார். —யெ கோவாவின் கண்டனையினாலும், அவருடைய நாசியின் சுவாசவேகத்தினாலும், சமுத்திரத்தின் நீர்க்கால்கள் வெளிப்பட்டன, பூமியின் அஸ்திபாரங்கள் தோற்றப்பட்டன. —உயரத்தினின்றும் கையெ ஈட்டி, என்னைப்பிடித்து, மிருந்த சலத்தினின்றும் நீக்கிவிட்டார்; —என்னிலும் அதிகபலவான் களாயிருந்த பலவமையுள்ள என் சத்துருவுக்கும், என் கைகவருக்கும், என்னைத் தப்புவித்தார். —எனக்கு ஆபத்து நேரிட்டசமயத்தில் அவர்களெனக்கு முற்பட்டார்கள்: அப்பொழுது யெ கோவா எனக்கு ஆதாரமாயிருந்தார். —அவர் என்மேற் பிரியப்பட்டபடியினால், என்னை விடுவித்து, விஸ்தாரஸ்தானத்திற் கொண்டு வந்துவிட்டார். —நான் யெ கோவா அருளி உகய நெறிகளைப் பேணினடந்தேன், நான் பாவஞ்செய்து தேவனை விடுவிலகவில்லை. —ஆதலால் உயெ கோவா என் நீதிக்கேற்ற பலனை எனக்கு அளித்தார்: என் கையின் சுத்தத்திற்கேற்ற, எ

(யெ)அதி.யெ.கூ.க. இரா.யெ.கூ.ச.நா.க.உ.யெ. (யெ)க.நா.ளா.உ.யெ.ச. க.நா.ளா.யெ.உ.கூ. (யெ)க.நா.ளா.உ.யெ.டு. (உயெ)க.நா.ளா.உ.யெ.சு. (உக)க.சாமு.யெ.யெ.உ.டு.உ.சு.க.சாமு.யெ.கூ.க.நா.ளா.உ.யெ.அ. —(உஉ.அதி.க.)யாத்.யெ.கூ.நியா.டு.க.சங்.யெ. (உ)உபா.கூ.உ.ச. சங்.யெ.அ.உ. (க)எபி.உ.யெ.கூ.ஆதி.யெ.கூ.லூக்.க.சு.கூ. நீதி.யெ.யெ.சங்.கூ.எரே.யெ.யெ.கூ. (சு)சங்.யெ.கூ. (எ)சங்.யெ.சு.யோனா.உ.உ.யாத்.கூ.எ. (அ)நியா.டு.ச. சங்.எ.யெ.யெ. யோபு.உ.சு.யெ.கூ. (க)சங்.கூ.எ.கூ.அபகூ.கூ.டு.எபி.யெ.உ.கூ. (யெ)சங்.யெ.சு.சு.டு.சு.சா.கூ.சு.கூ.யாத்.உ.யெ.உ.கூ.க.இரா.யெ.யெ. சங்.கூ.எ.உ. (யெ)சங்.யெ.கூ. (யெ)வச.யெ.சங்.கூ.எ.உ. (யெ)வச.கூ. (யெ)நியா.டு.உ.யெ. க.சாமு.உ.யெ. சங்.உ.கூ.கூ. சுசா.கூ.யெ. (யெ)உபா.கூ.உ.உ.கூ. சங்.எ.யெ.கூ. அபகூ.கூ.யெ. (யெ)யாத்.யெ.அ. சங்.யெ.கூ. நா.கூ.சு.சு. மத்.யெ.உ.சு.சங்.எ.சு.க. (யெ)சங்.யெ.சு.எ. (யெ)வச.கூ. (உயெ)சங்.கூ.அ.அதி.யெ.டு.உ.சு.சங்.உ.உ.அ. (உக)ஆதி.யெ.யெ.கூ. சங்.யெ.கூ.கூ. நீதி.யெ.கூ.உ. (உஉ)வச.உ.டு. க.சாமு.யெ.உ.கூ. க.இரா.யெ.கூ.உ. சங்.எ.யெ. சங்.உ.சு.சு.

உக னக்கு நன்மைசெய்தார்.—அவருடைய நியாயத்திர்ப்புகள் யாவும் என்னுன்னிருந்தன: அவருடைய பிரமாணங்களை யோ, நான் விட்டுவிடலக உசவில்லை.—நான் அவர் சமுரசத்திற்கு நேர்மையானவனாயிருந்தேன், என் பாவத்துக்கு என்னைவிட உடுலக்கிக்கொண்டேன்.—ஆதலால் யெகோவா என் நீதிக்கும், தமது பார்வைக்குத் தோன்றிய என்சுத்தத்துக்கு மேற்கனக்குப் பலனளித்தார்.—உக தமையுள்ளவனுக்குத் தமையுள்ளவராகவும், நேர் உளமையுள்ளவனுக்கு நேர்மையுள்ளவராகவும்.—சுத்தனுக்குச் சுத்தராகவும், விரோதிக்கு விரோதி உயராகவும் நடந்துவருகிறீர்.—துக்கமுள்ளவர்களை இரட்சித்துவருகிறீர்: அகங்காரிகளைத் தாழ்த்தும் உக படி அவர்கள்மேல் கணவைக்கிறீர்.—யெகோவாவாவே, நீரே என்வினக்கு: யெகோவா என்கூடு இருளை ஒளியாக்குவார்.—உம்மால் ஒரு சேனையை ஊடறுத்துச் சென்றேன்: என் தேவனால் ஒரு மதிலைத் தாண்டினேன்.—தேவனுடைய நெறி நிருதோஷமானது: தேவனுடைய வாக்குப் பரிட்சிக்கப்பட்டது: அவர் தம்மை நம்பும் கூட யாவருக்கும் கேடகமாயிருக்கிறார்.—யெகோவாவேயன்றி, வேறார் தேவன்; நம்முடைய கூடு தேவனேயன்றி, ஆர் கண்மலை.—தேவனே என்பலம், என்சுத்தவும்: அவர் என்வழியைச் சுச செவ்வைப்படுத்திகிறார்.—என் கால்களை மாண் கால்கள் போலாக்குகிறார்: என் உயர்ந்த ஸ்தா கூடு என்களில் என்னை ஸ்தாபித்தார்.—வெண்கல் வில்லு என் புயத்தினால்வளையத்தக்கதாக, என் கையுத்தஞ்செய்யும்படி பரிட்சைப்படுத்திகிறார்.—கூடு இரட்சைசெய்யும் கேடகத்தையும் எனக்குத்தந்தீர்: உமது காருண்ணியம் என்னை மேன்மைப்படுத்திற்று.—என் கால்கள் தவறாதபடிக்கு, என் கூடு வழிகளை விசாலமாக்கினீர்.—நான் என் சத்துருக்களைத்தொடர்ந்து, அவர்களை நாசப்படுத்தினேன்; அவர்களைச் சங்கரிக்கும்வரைக்கும் நான் கூடு திரும்பவில்லை.—அவர்கள் எழுந்திருக்கத் திராணியில்லாதபடிக்கு, அவர்களை முறிய அடித்துச் சங்கரித்தேன்: அவர்கள் என் காலின்கீழ் விழும்படி தாரர்கள்.—யுத்தஞ்செய்கிறதற்கு எனக்கு வல்லமையென்னுங் கச்சக்கட்டி, எனக்கு விரோதமாய் எழுந்தவர்களை எனக்குக் கீழ்ப்படுத்திசுகனீர்.—நான் என் பகைவரைச் சங்கரிக்கும்படி, என் சத்துருக்களின் கழுத்தை எனக்கு ஒப்படித்தீர்.—அவர்கள் நோக்கிப்பார்த்தும், அவர்க

ளை இரட்சிப்பார் ஒருவருமில்லை; யெகோவாவைப்பார்த்தும், அவர் உத்தரங்கொடுக்கவில்லை.—அப்பொழுது நான் அவர்களைப் பூதானிசுகயாக்கினேன், தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து, பரப்பினேன்.—என் சனங்களின் விரோதங்களுக்கு என்னை விலக்கிவிட்டிடு, புறத்தேசத்தாருக்கு என்னைத் தலையாக ஏற்படுத்தினீர்: நான் அறியாதசனங்கள் என்னிடத்தில் சேவிப்பார்கள்.—புறத்தேசத்தார் தாமே என்சடுவசமாவார்கள்: அவர்கள் கேள்விப்பட்டமாதிரத்தில் எனக்கு அமைவார்கள்.—புறத்தேசத்தார் சுகமெவ்வடைந்து, தங்கள் ஒளிப்பிடங்களிலே பயங்கிருப்பார்கள்.—யெகோவாவே கித்தியர்; சஎன் கண்மலை துதிக்கப்படுவதாக; என்னை இரட்சிக்கும் கண்மலையாகிய தேவன் உன்னதமாயிருப்பாராக.—என்னியித்தம் பழிவாங்கி, சனங்களை என் கீழ்ப்படுத்தி, என் சத்துருக்களினின்றும் என்னை விடுவிக்கிறவர் தேவனே.—எனக்கு விரோதமாயெழுந்தவர்கள்மேல் என்னை உன்னதப்படுத்துகிறீர்: கொடிய மனிதனுக்கு என்னைத்தப்புவித்தீர்.—யெகோவாவே, இதினிடமித்தம் புறத்தேசத்தாருக்குள்ளே உம்மைக்கீர்த்தனம்பண்ணுவேன், உமது நாமத்திற்குத்தனிபாலவேன்.—அவர் தாம் ஏற்படுத்திய இராசாவுக்கு மகா இரட்சிப்பைச்செய்து, தாம் அபிஷேகம்பண்ணின தாலீதுக்கும், அவன் சந்திக்கும், சதாகாலமுந்தயை செய்கிறார் என்றான்.

உக. அதிகாரம்.

க. தாலீது சொல்லிய இறுதியான மொழிகள்: அ. அவனுடைய பிரதான சனங்களின் நாமங்கள். தாலீதின் கடைசியான மொழிகள். உன்னதத்திலுயர்த்தப்பட்டவனும், யாக்கோபின் தேவனால் அபிஷேகம்பெற்றவனும், இஸரவேலரில் இனியபாடசனும், ஈஷாயின் புத்திரனுமாகிய தாலீது.—என்னைக்கொண்டு யெகோவாவின் ஆவிவிளம்பினார், அவர்வாக்கு என் நாவிலிருந்தது.—மனிதனை அரசாளுகிறவன் நீதிமானாயிருக்கவேண்டும், தேவனுக்குப்பயந்து இராச்சியபரிபாலனம்பண்ணவேண்டும்.—மேகமில்லாதவைகறையிலுதிக்கிற சூரியகிரணம் போலவும், மழைபெய்தபின் கிரணத்தினால் பூமியிலே முளைக்கும் புல்லுப்போலயிருப்பான் என்று சொல்லி, இஸரவேலின் தேவனும், இஸரவேலின் கண்மலையுமானவர் என்னுடன் பேசி

(உக) உபா. எ. யெ. சங். ஸய்கூ. கூ. யா. (உச) ஆதி. கூ. யோபு. க. க. (உடு) வச. உ. உ. (உசு) மத். டு. எ. (உஎ) லேவி. உச. உக. உச. உஎ. உஅ. சங். யெ. உச. (உஅ) யாத். கூ. எ. அ. யோபு. சய. யெ. யெ. ஏசா. உ. யெ. யெ. யெ. தானி. ச. கூ. எ. (உக) யோபு. உக. கூ. சங். உஎ. க. (கூ) உபா. கூ. உச. தானி. ச. கூ. எ. வெளி. யெ. கூ. சங். யெ. ச. சங். ஸய்கூ. ஸய. நீதி. கூ. யெ. (கூ) க. சாமு. உ. உ. ஏசா. ச. யெ. யெ. (கூ) யாத். யெ. உ. ஏசா. யெ. உ. எபி. யெ. உ. உபா. யெ. யெ. யோபு. உ. உ. சங். ஸா. உ. ச. (கூ) அதி. உ. யெ. அபு. கூ. யெ. உபா. கூ. யெ. ஏசா. கூ. யெ. (கூ) சங். ஸா. ச. (கூ) ச. யெ. (கூ) மல். ச. கூ. (சய) சங். யெ. கூ. சங். ச. யெ. (சக) ஆதி. ச. கூ. யாத். உ. உ. யோச. யெ. உ. (சஉ) யோபு. உ. எ. க. நீதி. க. உ. ஏசா. க. யெ. மீகா. கூ. ச. (சக) உ. இரா. யெ. சங். கூ. யெ. தானி. உ. கூ. ஏசா. யெ. க. மீகா. எ. யெ. சக. யெ. (சச) அதி. கூ. உபா. உ. யெ. அதி. அ. க. யெ. சங். உ. ஏசா. யெ. (சடு) உபா. கூ. உ. சங். கூ. சங். அ. க. யெ. (சஎ) மீகா. எ. யெ. (சஎ) சங். அ. க. உ. (சஅ) க. சாமு. யெ. யெ. சங். ஸா. ச. உ. (சக) சங். ஸய. க. (கூ) ரோ. யெ. க. (கூ) சங். ஸா. ச. யெ. சங். அ. க. உ. அதி. எ. யெ. சங். அ. க. உ. (உக) அதி. எ. எ. யெ. சங். எ. யெ. எ. க. ச. சாமு. யெ. யெ. யெ. சங். அ. க. உ. (உ) உ. பேதுரு. க. உ. (ச) சங். ஸய. உ. யாத். யெ. உ. காளா. யெ. எ. யெ. நியா. யெ. கூ. சங். அ. க. கூ. நீதி. ச. யெ. ஒசி. க. யெ. சங். ஸய. கூ. உபா. கூ. உ. ச. அதி. உ. உ. உ. கூ.

இ னார்.—என்வயிசம் தே த வ னு க்கப்படித்தோன் நுமலிருந்தும், அவர் சகலவிதத்திலும் நிச்சய முன்னதாக, ஒருநித்திய உடன்படிக்கையை என்னுடன் செய்திருக்கிறார்: அவர் இதை வந்திடுக்கச் செய்யாவிட்டாலும் என்முழு இரட்சிப்பும், என் வாஞ்சையுமிதுவே.—பீலியாவின் மக்கள் பாவமும், கையினாலே தொடந்தகாத முன்னுக்கள் போல எரியப்படுவார்கள்.—அவைகளைத் தொடுகிறவன் இருப்பாயுதத்தையும் ஈட்டிக்கழியையும் பிடித்துக்கொண்டவேண்டும்; அவைகள் தாங்களிருக்கும் ஸ்தானத்தில் அக்கினியினாலே தகனிக்கப்படவேண்டுமென்றான்.

அ தாவீதின் பராக்ரமசாலிகளின் நாமங்களாவன: வீரருக்குள்ளே தக்கேமோனியனாகியயோஷிச்சிபேத்தென்பவன் பிரதானியாயிருந்தான்; இவன் எண்ணூறு பேருக்கு விரோதமாகத்தன் ஈட்டியை ஒங்கி, ஒருநாத்தில் அவர்களைக்கொன்றுபோட்ட அதீனோஎஸ்னி ஊராணவன்.—

க இவனுக்குப்பின் அகோயினாகியதோதோவின் புத்திரனான எலியேசார், இலரவேல்சனங்கனில் லாத சமயத்தில் தாவீதுடனே, யுத்தத்திற்குக் கூடிவந்த பெலிஸ்தியரை நிந்தித்தமூன்றுபராக்ரமசாலிகளில் ஒருவனாயிருந்தான்.—இவன் எழுத்து, தன்னைசலித்து, தன்னை கட்டிக்கத்தோடே ஈட்டிக்கொள்ளும் வரைக்கும் பெலிஸ்தியரை அடிக்க, யெகோவா அந்நாளிலே மகாசெய முண்டாகப்பண்ணினார்; சனங்கன் கொள்ளை

கெ யிட அவனைப்பின்சென்றார்கள்.—இவனுக்குப்பின்னிருந்தவன் ஆசாரியனாகிய ஆகேயின் புத்திரனான ஷம்மா. சிறுபயறுநிறைந்தவயலில் பெலிஸ்தியர் தனமாய்க்கூடினார்கள்: சனங்கன் பெலிஸ்தியரைக்கண்டுடே, —இவன் அந்த வயலின் மத்தியில்நின்ற, அதைக்காப்பாற்றி, பெலிஸ்தியரைக்கொன்றுபோட்டான்: அதினாலே யெகோவா மிருந்த வெற்றி உண்டாகச்செய்தார்.—

முப்பது பிரதானிகளுக்குள்ளே மூன்று பேர், அரியறுக்கிறகாலத்தில் அதுல்லாம் கெயிலே தாவீதின் ஈட்டியில்வந்தபொழுது, பெலிஸ்தியரின்சேனைகள், ரெபாயிமென்னூர் தாழ்ந்தபூமியிலே பாளயமிறங்கினார்கள்.—அப்பொழுது தாவீது அரணைஸ்தானத்திலிருந்தான், பெலிஸ்தியரின் தானையம் பேதல்கேயிலிருந்தது.—தாவீது தாக்கொண்டு, பேதல்கேயின்வாசலருகான கிணற்றில் கொஞ்சத் தண்ணீர் எனக்குக்குடிக்கக்கொண்டுவருகிறவன் யாவனென்றான்.—

அந்தமூன்று பராக்ரமசாலிகள் பெலிஸ்தியரின் பாளயத்தை ஊடறுத்துச்சென்று, பேதல்கேயின்வாசலருகானகிணற்றிலே தண்ணீர்மொண்டி, தாவீதிடத்திற்கொண்டவந்தார்கள்: அவனைதைப்பானம் பண்ண வில்லை.—அவன், யெகோவாவே, அப்படிச்செய்வதெனக்குத்தாரமாயிருப்பதாக: இதுதங்கள் பிராணனை எண்ண

மல்போய்வந்த அந்தமனிதருடைய இரத்தமல்லவா என்றுசொல்லி, அதைப்பானம்பண்ணாமல், யெகோவா வுக்கென்று ஊற்றிவிட்டான். இந்த மூன்று பராக்ரமசாலிகளும் இறந்தகாரியத்தைச்செய்தார்கள்.—யோவாப்பின் சகோதர யானும், சேருயாவின் புத்திரனுமாகிய அபீஷாய், அம்ஸூவரில் சிரேஷ்டன். இவன்தன்னீட்டியை ஒங்கி முந்நாறுபேரை அடித்ததினால், அம்ஸூவருக்குள்ளேபேர்பெற்றவனான.—அந்த மூன்றுபேருக்குள்ளும் அவன் அதிக மேன்மையுள்ளவனாயிருக்கவில்லையா; ஆதலால் அவன் அவர்களுக்கு அதிபதியான: ஆயினும் அவன்முந்திய மூவருக்குச் சமானமானவல்ல.—அதிக உயமான கிரிகையனைச்செய்த கச்சயேலிலுள்ள பராக்ரமசாலியின் பெளத்திரனும், யோய்தாவின் புத்திரனுமாகிய பியூயா, சிக்கம்போன்ற இரண்டு மோவாபியரைக்கொன்றதமன்றி, உறைந்த மழைகாலத்தில் ஒரு கெபிக்குள்ளேபோய், ஒரு சிக்கத்தையும் கொன்றுபோட்டான்.—அன்றியும், ஒரு உத்தமபலவானாகிய எகிப்தியனை உகயும் கொன்றுபோட்டான்: எகிப்தியன் தன் கையில் ஈட்டியைப்பிடித்திருக்க, இவன் ஒரு தண்டத்துடன்போய் எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப்பறித்து, அவன் சொந்த ஈட்டியினால் அவனைக்கொன்றுபோட்டான்.—யோய்தாவின் உபுத்திரனாகிய பியூயா இவைகளைச்செய்தபடியினாலே, பராக்ரமசாலிகள் மூவருக்குள்ளும்பேர்பெற்றான்.—இவன் முப்பது பேரிலும் அதிக உகமேன்மையுள்ளவன், முந்திய மூவருக்குஞ்சமானமானவனல்ல. தாவீது இவனைத்தன் மெய்க்காவலுக்கு அதிபதியாக்கினான்.—யோவாப்பின் உபசகோதரனாகிய அசாகேல் முப்பதுபேருக்குத்தலைவன்; பேதல்கேயிலுள்ளதோதோவின் புத்திரனாகிய எல்கானன், அரோகியனாகிய ஷம்மா, அடெநிதோகியனாகிய இல்கா, பெலிஸ்தியனாகிய ஏலெத்ஸ், உகதெக்கோயனான இக்கேஷின்புத்திரனான ஈரா, ஆனதோத்தியனாகிய அபீயேலர், ஊஷாத்தியனாகிய மெபுன்னாயி, அகோயினாகிய சல்மோன், அநிதோபாத்தியனாகிய மகராயி, நிதோபாத்தியனான பானாவின் புத்திரனாகிய ஏலெப், பேன்யாயின் சந்ததியின்கிபியாஊரானும்ரீபாயின்புத்திரனுமாகிய இத்தாயி, பிரத்தோனியனாகிய பியூயா, கசுலகாஷின் ஆற்றங்கரையிலுள்ள இடாய், அர்பத்தியனாகிய அபியல்போன், பருமியனான அஸ்மாதேத், ஷகல்போனியனான இலியயா, யாஷேகூனின் புத்திரரில் யோனாதான், அராரியனாகிய கசுஷம்மா, அராரியரான ஷாராரின் புத்திரனாகிய அகியாம், மாகாத்தியனின் பெளத்திரனும், அகசு கல்பாயின் புத்திரனுமாகிய இல்பேலேத், கிலோனியனான அகீதோபேலின் புத்திரனாகிய இலியாம்.—கர்மேலியனாகிய எத்சராய், அரபியனான கடுபாராயி, சோபாஊரான நாதானின்புத்திரனாகிய

(இ) அதி. எ. ஷ. லி. ச. அ. க. உ. க. ஏ. ச. அ. இ. க. (ல) க. நானா. ல. க. லி. க. சாமு. உ. உ. க. அதி. இ. லி. ஷ. (ஸ) க. சாமு. உ. உ. க. (ஸ) லேலி. லி. ஷ. (லி) க. நானா. ல. க. உ. (உ) யோச. லி. உ. க. யாத். லி. லி. (உ) க. நானா. ல. க. உ. (உ) அதி. ஷ. லி. க. சாமு. உ. உ. ஷ. (உ) அதி. உ. லி. (க) உபா. க. உ. ச. லி. யா. உ. க.

௩௭ கியசகால், காத்தியனா பானீ,—அம்மோனிய
 ௩௮ னாகியசெலெக், சேருயாவின் புத்திரனாகியயோ
 ௩௯ வாப்பின் ஆபுத்தாரியும், பெரோத்தியனாமாகியச
 ௪௦ கராப்,—இதீரியனா ஈரா, இத்தீரியனாகாரேப்,—
 ௪௧ எத்தியனா ஊரியா: ஆக இவர்கள் முப்பத்தே
 முபேர்.

உச. அதிகாரம்.

௧. சனங்களைத்தொகையிடும்படி தாவீதுகட்டளை
 பண்ணல்: ௫. சனங்கள் தொகையிடப்படல்:
 ௨. மூன்று ஆபத்துக்களிலொன்றைத் தெரிந்து
 கொள்ளும்படி யெகோவா கட்டளையிட,
 தாவீது பெருவாரிக்காய்ச்சலைத் தெரிந்துகொள்
 ௩. எல்: ௨௫. பெருவாரிக்காய்ச்சலை யெருஷலே
 மிலேயிலவாமலவிலக்கல்: ௨௮. அறவ்னுவின்
 ௪. சூட்டுக்களத்தை விலக்குவாங்கி அதில் வேதி
 கையுண்டாக்கல்.

பின்பு இலரவேல் சந்தியாரையும், யூதாவமி
 சத்தாரையும்தொகையிடவேண்டுமென்றுசொல்
 ௨. லும்படி, அவர்களுக்கு விரோதமாகத்தாவீது ஏ
 வப்பட்டபொழுது, யெகோவாவின்சோபம்
 ௩. பின்னும் இலரவேலரின்மேல்மூண்டது.—இரா
 சாதன்னோடுகூடிய சேனாபதியாகிய யோவாப்
 பைநோக்கி, தான்முதல்பேர்ஷேபாவரைக்கு
 முள்ளஇலரவேலரின்கோத்திரமெங்கும்போய்,
 சனங்களின் தொகை நான் அறியும்படிக்குச் ச
 ௪. னங்களைத்தொகையிட்டவாவென்று சொல்ல,—
 ௫. யோவாப் இராசாவை நோக்கி, என்ஆண்டவனா
 கிய இராசாவின்கண் காணும்படி, உமது தேவ
 ௬. னாகிய யெகோவா சனங்களை இப்பொழுது
 இருக்கிறதற்கும் தூறுமடங்குஅதிகமாகவாத்திக்
 ௭. க்ச்செய்வார்: என்ஆண்டவனாகியஇராசாஇந்தக்
 ௮. காரியத்தை விரும்புகிறதென்னவென்றான்.—ஆ
 கிலும் யோவாப்பின் வாக்கிலும், மற்றைச்சேனா
 ௯. பதிகளின் வாக்கிலும், இராசாவின் வாக்கெபெ
 லன்கொண்டது. அதனால் யோவாப்பும் சேனா
 ௧௦. பதிகளும் இலரவேல் சனங்களைத் தொகையி
 ௧௧. டும்படி, இராசாவின் சமுசுத்தினின்று புறப்பட்
 ௧௨. டி யோர்தானைக்கடந்து,—யாசேருக்குநேரே காத்
 ௧௩. நகரத்தின் மத்தியிலிருக்கிற வலப்புறத்திலுள்ள
 ௧௪. அரோவேரிலே பாளையிறங்கி,—அங்கிருந்து
 ௧௫. கிலியாத்துக்கும் தாதீம் ஒத்தி தேசத்துக்கும்
 ௧௬. போய், அங்கிருந்து தன்சகானுக்கும் சீதோ
 ௧௭. னின் சுற்றுப்புறங்களுக்கும்போய்,—அங்கிருந்
 ௧௮. து தீறுவின்கோட்டைக்கும்சயியர், கானுனியர்
 ௧௯. என்னுமிவர்களுடைய சகல நகரங்களுக்கு
 ௨௦. சென்று, அங்கிருந்து யூதாவுக்குத் தென்புறத்தி
 ௨௧. லுள்ள பேர்ஷேபாவுக்குப்போய்,—இப்படித்தே
 ௨௨. சமெங்குந்திரிந்து, ஒன்பது மாதமும் இருபது
 ௨௩. நாளுக்கு சென்றபின் யெருஷலேமுக்கு வந்து

சேர்ந்தார்கள்.—யோவாப், இலரவேலருக்குள்கட்
 ௧. கத்தை உருவத்தக்கபராகிரமசாவின் எட்டு இ
 லட்சம்பேரென்றும், யூதா சந்தியாருக்குள்ளு
 ௨. து இலட்சம்பேரென்றும், தான்தொகையிட்டச
 ௩. னத்தொகையை இராசாவிடத்தில் ஒப்பித்தான்.

இவ்விதமாய்த் தாவீது சனங்களைத் தொகை
 ௪. யிட்ட பின்பு, அவன் இருதயமே அவனைக்க
 ௫. டிந்தது. அதினால் தாவீது யெகோவாவை
 ௬. நோக்கி, இந்தக்காரியத்திலேநான் ஒரு பெரியபா
 ௭. வுஞ் செய்தேன்: யெகோவாவே, உமதடி
 ௮. யான் செய்தபாவத்தை மன்னித்தருளும்: நான்
 ௯. மிகவும்புத்தியீனமாய்நடந்தேன்.—பின்பு தாவீது
 ௧௦. ௨௧ அதிகாரியில் எழுந்திருந்தபொழுது, தாவீதின
 ௧௧. தரிசியாகிய காத்தென்னூர் தீர்க்கதரிசிக்கு,—நீதா
 ௧௨. வீதிடத்தில்போய், நான் மூன்றுகாரியங்களைஉ
 ௧௩. னக்குமுன்வைக்கிறேன்; அவைகளில் ஒன்றைத்
 ௧௪. தெரிந்துகொள், அதை நான் உனக்குச்செய்யவே
 ௧௫. னென்று யெகோவா சொல்லுகிறாரென்பதை,
 ௧௬. சொல்லவேண்டுமென்றுயெகோவாவின்வாக்
 ௧௭. குக்கிடைத்தது.—காத், தாவீதிடத்தில்வந்து, அவ
 ௧௮. னைநோக்கி, உன்தேசத்திலே ஏழுவருஷம் பஞ்
 ௧௯. சம் வரவேண்டுமா; உன் சத்துருக்கள் உன்னைத்
 ௨௦. தொடர், நீ மூன்றுமாதம்அவர்கள்முன்னின்றும்
 ௨௧. ஓடிப்போகவேண்டுமா; உன்தேசத்திலே மூன்
 ௨௨. றுநாள் பெருவாரிக்காய்ச்சலிருக்கவேண்டுமா;
 ௨௩. என்னை அனுப்பினவருக்கு நான் போய்ச்சொல்
 ௨௪. லவேண்டிய உத்தரமென்ன; நீ ஆலோசித்துச்
 ௨௫. சொல்லென்றுசொல்ல,—தாவீது காத்தைநோக்
 ௨௬. கி, நான்மகா ஆபத்தில் அகப்பட்டிருக்கிறேன்:
 ௨௭. நாம் யெகோவாவின் கையிலகப்பட்டால்
 ௨௮. நலம்; அவர்தயை அதிகம்: நான்மனிதர்கையில்
 ௨௯. மாத்திரம் அகப்படாதிருக்கவேண்டுமென்றான்.

பின்பு விடியற்காலம் முதல் குறித்தகாலம் வ
 ௧. றுரைக்கும் யெகோவா இலரவேலருக்குள்
 ௨. பெருவாரிக்காய்ச்சலை வருவிக்க, தான்முதல்
 ௩. பேர்ஷேபாவரைக்குமுள்ள சனங்களில் எழுப
 ௪. தினையிரம்பேர் இறந்து போனார்கள்.—தூதன்
 ௫. யெருஷலேமைச்சங்கரிக்கும்படி அதின் மேல்
 ௬. அவன்கையைஒங்கினபொழுது, யெகோவா
 ௭. அந்த ஆபத்தைக்குறித்து அனுதாபப்பட்டு, ச
 ௮. னங்களைச்சங்கரிக்கும் அந்தந்ததூதனை நோக்கி,
 ௯. இனிப்போதும் கையை எடு என்றார்: அப்
 ௧௦. பொழுது யெகோவாவின் தூதன் எபூசீ
 ௧௧. யனான அறவ்னுவின் சூட்டுக்களத்துக்குச்சம்ப
 ௧௨. மாயிருந்தான்.—பின்பு தாவீது சனங்களை அழித்
 ௧௩. ததூதனைக்கண்டபொழுது, யெகோவாவை
 ௧௪. நோக்கி, நானேபாவஞ்செய்தேன், நானேதிங்கு
 ௧௫. செய்தேன்: இந்த ஆடுகளோ, இவைகள் என்ன
 ௧௬. செய்தன; உமதுகரமனக்கும், என்பிதாவமிசத்

(௧௮) அதி.உ.௨.௨௬. (௧௯) அதி.௨.௧.௧௬. —(உச. அதி. ௧.) அதி.௨.௧.௧. ௧.நானா.௨.௧.௧. யாக்.௧.௨.௧.௨.௧. ௧.நானா.
 ௨.௧.௨.௧.௨.௧. (௨) நியா.௨.௨.௧. ௧.௧.௧.௧.௧. (௩) உபா.௨.௧.௧. யோச.௨.௧.௧.௧.௧. ௧.௧.௧.௧.௧. ௧.௧.௧.௧.௧. (௪) யோச.௨.௧.
 ௧.௧. நியா.௨.௧.௧. யோச.௨.௧.௧.௧. நியா.௨.௧.௧.௧. (௫) ௧.நானா.௨.௧.௧. (௬) ௧.சாமு.௨.௧.௧. அதி.௨.௧.௧. ௧.சாமு.
 ௨.௧.௧. (௭) ௧.சாமு.௨.௧.௧. ௧.சாமு.௧.௧. ௧.நானா.௨.௧.௧. (௮) ௧.நானா.௨.௧.௧. (௯) சவ்.௧.௧.௧.௧.௧.௧.
 ௧.௧.௧.௧. ௧.௧.௧.௧. ௧.௧.௧.௧. (௧௦) ௧.நானா.௨.௧.௧. (௧௧) யாத்.௨.௧.௧. ௧.நானா.௨.௧.௧. (௧௨) ஆதி.௧.௧. ௧.சாமு.௨.௧.௧.
 யோவே.௨.௧.௧.௧. ௧.நானா.௨.௧.௧. ௨.நானா.௧.௧. (௧௩) ௧.நானா.௨.௧.௧.

தாருக்கும்விரோதமாக ஒங்கும்படிவேண்டுகிறே
 னென்றான்.

யௌ அன்றைத்தினம் காந், தாலீதிடத்திற்சென்று,
 அவனைகோக்கி, நீபோய் எழுதியனாகிய அறவ்
 னாவின் சூட்டுக்களத்திலே யெகோவாவுக்
 கு ஒரு வேதிகையை உண்டாக்கு என்றான்.—
 யௌ காத்தின்பொற்படி தாலீது யெகோவா கட்
 உலடனையிட்டபிரகாரம்போக,—அறவ்பொபார்த்து,
 தாலீதம் அவன் பணிவிடைக்காரரும் தனக்கு
 நேரே வருகிறதைக்கண்டான்: அறவ்னா புறப்
 பட்டு, தாலீதின் சமீபத்தில் பூமிக்குநேரே உற
 உக வணங்கினான்.—பின்பு அறவ்னா என் ஆண்ட
 வனாகிய இராசா, உமதடியானிடத்தில்வந்ததென்
 னவென்றுகேட்க, தாலீது பெருவாரிக்காய்ச்ச
 லைச்சனங்களைவிட்டு நீக்கும்பொருட்டு, யெ
 கோவாவுக்கு ஒருவேதிகையை உண்டாக்கும்ப
 று இறந்தசூட்டுக்களத்தை உன்னிடத்தில்கொள்
 உஉளவந்தேனென்றான்.— அதற்கு அறவ்னா தாலீ
 தைநோக்கி, என் ஆண்டவனாகிய இராசா இதை

வாங்கிக்கொண்டு தமக்கு நலமாகத்தோன்றுகிற
 படி பலியிடுவாராக: பாரும், இங்கேதகனபலிக்
 கு மாடுகளும், விறகுக்குப்போரடிக்குங் கருவிக
 ளும், மாடுகளின் துகங்களுமிருக்கின்றனவென்
 றான்.—அறவ்னா ஒரு இராசாவைப்போல இவை உக
 களெல்லாவற்றையும் இராசாவுக்குக் கொடுத்தான்.
 அன்றியும் அறவ்னா இராசாவைநோக்கி,
 உமது தேவனாகிய யெகோவா உம்மைஅங்
 கிகரிப்பாராக என்றான்.—இராசா அறவ்னாவை உச
 நோக்கி, நான் விலைதராமல், என் தேவனாகிய
 யெகோவாவுக்குத் தகன பலிகளையிடமாட்
 டேன்: நான் உன்னிடத்தில்கிரயமாகவேவாங்க
 வேண்டுமென்றான். பின்பு தாலீது சூட்டுக்களத்
 தையும் மாடுகளையும் ஐம்பதுஷெக்கல் வெள்ளிக்
 குக்கொண்டான்.—அங்கே தாலீது யெகோவாவுக்கு
 ஒருவேதிகையையுண்டாக்கி, தகன
 பலிகளையும், ஸ்தோத்திரபலிகளையுமிட்டான்.
 யெகோவா தேசத்தின்மேல் இரங்கினார்; பெரு
 வாரிக்காய்ச்சல் இஸரவேலரைவிட்டு நீங்கிற்று.

(யௌ) க.நாளா.உக.யௌ. (உக) ஆதி.உக.௮—யக. எண்.யக.௪௮,௫௮. (உஉ) க.இரா.யக.உக. (உக) எசேக்.உயி.௪௮,௪க. (உச) க.நாளா.உக.உச,உ௫. (உ௫) ஆதி.உக.யச. வச.உக.

இராசாக்களின் முதலாம் புத்தகம்.

க. அதிகாரம்.

க. தாலீது தீர்க்காயுள்பெற்றபொழுது அபீஷாக் அவனைத்தேற்றல்: (க) அடொனியா அரசாளுகையைக் கைக்கொள்ளும்படி தெண்டித்தல்: (க) நாதான் பத்ஷேபாவுக்கு ஆலோசனை சொல்லல்: (க) பத்ஷேபா தாலீதினிடத்தில் பிரார்த்தித்தல்: உஉ. நாதான் தாலீதுடன் சம்பாஷித்தல்: உஅ. தாலீது பத்ஷேபாவிடத்தில் திருமபவும் ஆணையிடல்: கூ.தாலீதின் கட்டளையினால் சலோமோன் அபிஷேகம்பண்ணப்படல்: சக. அடொனியாவும் அவன் சனங்களும் தப்பியோடல்: (க) சலோமோன் அடொனியாவுக்கு மன்னிப்புக்கொடுத்தல்.

தாலீது இராசா தீர்க்காயுள்பெற்று விருத்தானகாலத்தில் அவர்கள் அவனைவஸ்திரங்களினாலே மூடியும், அவனுக்கு அனல்கொள்ளவில்லை.—
உ ஆதலால் அவன் பணிவிடைக்காரர் அவனை நோக்கி, எங்கள் ஆண்டவனாகிய இராசாவின் மீத்தம் இளவயதுள்ள ஒருகன்னிகையைத் தேடுவோம்: அவன் இராசாவின் முன்னின்று, அவரைப்பாலித்துக்கொள்வான், அவன் உமது மடியிலே சயனித்தால், எங்கள் ஆண்டவனாகிய இராசாவுக்கு அனலுண்டாருமென்றுசொல்லி,—

க இஸரவேலின் எல்லையெங்கும் சென்றரியவதியாகிய ஒரு கன்னிகையைத்தேடி, (ஆ)னேம் ஊரானாகிய அபீஷாக்கைக் கண்டழைத்து, இராசாவிடத்தில் கொண்டுவந்தார்கள்.—அந்தக்கன்னிகை மிகவும் சென்றரியவதி, அவன் இராசாவைப்பரிபாலித்து, அவனிடத்தில் சேவித்துவந்தான்: இராசா அவனை அறியவில்லை.

இ அகீத்தின் புத்திரனாகிய அடொனியா தன்னை உயர்த்தி, நான் அரசாளுவேனென்று சொல்லிக்கொண்டு, தனக்குஇராதங்களையும்குதிரைவீரரையும், தனக்குமுன்னோட ஐம்பதுகாலார்களையும் ஆயத்தப்படுத்தினான்.—அவன் பிதா, நீ இப்படிச் செய்ததென்னவென்று எப்பொழுதாவது அவனைப்பிரியலின்படுத்தினதில்லை; அவன் அபீஷாலோமுக்கு நேரினையவனாகப்பிறந்தவன்.—

எ அவன்சேருயாவின்புத்திரனாகிய யோவாப்போடும், ஆசாரியனாகிய அப்பாதாரோடும் ஆலோசனை பண்ணிவந்தான்: இவர்கள் அடொனியாவைப்பின்பற்றி அவனுக்குத்துணையாய் நின்றார்கள்.—ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் புத்திரனாகிய பியூயாவும், தீர்க்கதரிசியாகிய நாதானும், ஷிமியியும், ரேயியும், தாலீதின் பராக்கிரமசாலிகளும், அடொனியாவுடன் கூடவில்லை.—அடொனியா ஐன்றோகேலிலுள்ளசோ

கெலெத்தென்னுள் கல்லுக்குச் சமீபத்தில் ஆடுமாடுகளையும், மற்றைப்புஷ்டியான மிருகங்களையும் அடித்து, இராசாவின்புத்திரராகியதன்சகோதார்யாவரையும், இராசாவின் தாசராகிய யூதாவமிசத்தார் சகலரையும், விருந்துக்கு அழைத்தான்.—தீர்க்கதரிசியாகிய நாதானையும், பியூயாவையும், பராக்கிரமசாலிகளையும், தன்சகோதரனாகிய சலோமோனையும் அழைக்கவில்லை.

அதினால்நாதான்சலோமோனின்மாதாவாகிய (க) பத்ஷேபாவைநோக்கி, எங்கள் ஆண்டவனாகிய இராசாவுக்குத்தெரியாதபடி, அகீத்தின்புத்திரனாகிய அடொனியாஅரசாளுகிறுனென்பது நீகேள்விப்படவில்லையா.—இப்பொழுது வா, நான் உஉ உனக்கு ஆலோசனை சொல்லுவேன், அதினால் நீ உன்சயபிராணனையும், உன்புத்திரனாகியசலோமோனின் பிராணனையும் இரட்சிப்பாய்.—நீ யுகுறப்பட்டு இராசாவின்மீதில்போய், அவரைநோக்கி, என்ஆண்டவனே இராசாவே, நீர் உமது புத்திரனாகிய சலோமோன் எனக்குப்பின்அரசாளுவான், அவனே என் சிக்காசனத்தில் வீற்றிருப்பானென்றுசொல்லி, உமதடியாளுக்கு ஆணையிடவில்லையா; அப்படியிருக்க, அடொனியா அரசாளுகிறதென்னவென்றுகேள்.—நீ இராசாவுடன் அங்கேபேசிரிக்கும்பொழுது, நானும் உனக்குப்பின்வந்து, உன்வாக்கை கிலைப்படுத்துவேன் என்றான்.

பின்பு பத்ஷேபா பள்ளிஅறையில் இராசாவிடமிடத்தில்போனான்: இராசா மிகுவிருத்தையிருந்தான்; (ஆ)னேம்ஊரானாகிய அபீஷாக் இராசாவிடத்தில்சேவித்துக்கொண்டிருந்தான்.—பத்ஷேபா இராசாவைப்பணிந்து, வணங்கினான். இராசா உனக்கு என்னவேண்டுமென்றுகேட்க,—அவன் அவனைநோக்கி,என்ஆண்டவனே, எனக்குப்பின் உமது புத்திரனாகிய சலோமோன் அரசாளுவான், அவன் என் சிக்காசனத்தில் வீற்றிருப்பானென்று, உமததேவனாகியயேகாவாவைக்கொண்டு உமதடியாளுக்கு ஆணையிட்டிருக்கிறே.—பாரும், இப்பொழுது அடொனியா அரசாளுகிறான்; என் ஆண்டவனாகிய இராசாவுக்கு அது தெரியவில்லை.—அவன் அநேகஆடுமாடுகளையும், புஷ்டியான மிருகங்களையும் அடித்து, இராசாவின் சகலபுத்திரரையும், ஆசாரியனாகியஅப்பாதாரையும், சேனாபதியாகியயோவாப்பையும் விருந்துக்கு அழைத்தான்: உமது அடியானாகிய சலோமோனை அழைக்கவில்லை.—இப்பொழுது என் ஆண்டவனே, இராசாவே, உஉ

(க.அதி.க.) யோக.யுக.யு. (க) உ.சாமு.கூ.ச. உ.சாமு.யுக.க. (க) உ.சாமு.கூ.கூ.ச. (எ) உ.சாமு.உ.ய.உ.க. அதி. உ.உ.உ.அ. (அ) அதி.ச.யு.அ. உ.சாமு.உ.கூ.அ. (க) உ.சாமு.யெ.யெ. (யக) உ.சாமு.கூ.கூ.ச. (யக) க.நானா.உ.உ.க. (யஎ) வ.ச.யுக.யு. (யக) வ.ச.எ.அ.கூ.உ.க.

என் ஆண்டவனாகிய இராசாவின் சிங்காசனத்தில் தமக்குப்பின் வீற்றிருப்பவன் இன்னொருவன் தமக்குத்தொழிவிப்பீரென்று, சமஸ்த இலர உக வேலரும் உம்மை நோக்குகிறார்கள்.—தொழிவி யாவிட்டால், என் ஆண்டவனாகிய இராசா, தமது பிதாக்களுடன் மகா நித்திரையடையும் பொழுது, நானும், என்புத்திரனாகிய சலோமோனும், குற்றவாளிகளாய் எண்ணப்படுவோம் என்றான்.

உஉ அவன் இராசாவுடன் பேசிக்கொண்டு நிற்கையில், தீர்க்கதரிசியாகிய நாதானும் வந்தான்.—

உக அப்பொழுது தீர்க்கதரிசியாகிய நாதானும் வந்திருக்கிறானென்று இராசாவுக்குத்தொழிவித்தார்கள். அவன் இராசாவின் சமுதத்தில் பூமிக்குநேரே தலைகுனிந்து வணங்கினான்.—பின்பு நாதான் என் ஆண்டவனே, இராசாவே, எனக்குப் பின் அதொனியா அரசாளுவான், அவன் என் சிங்காசனத்தில் வீற்றிருப்பானென்று நீர் சொல்லியிருக்கிறீரா.—அவன் இன்றைத்தினம்போய், அநேக ஆடுமாடுகளையும், மற்றப்படிபடியான யிருகங்களையும் அடித்து, இராசாவின் சகல புத்திரரையும், சேனாபதிகளையும், ஆசாரியனாகிய அப்பாதாரையும் விருந்துக்கு அழைத்தான்; அவர்கள் அவன் சமுதத்தில் போசன பானம்பண்ணி, இராசாவாகிய அதொனியாவாழ்கவென்று சொல்லுகிறார்கள்.—உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோயதாவின் புத்திரனாகிய பியூயாவையும், உமது அடியானாகிய சலோமோனையும் அவன் அழைக்கவில்லை.—

உஎ என் ஆண்டவனாகிய இராசா, தமக்குப் பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இன்னொருவன் உமது தாசனுக்குத்தொழிவிக்கவில்லை, இத்தக்காரியம் என் ஆண்டவனாகிய இராசாவிலை செய்யப்பட்டதாவென்றான்.

உஅ அப்பொழுது தாவீது இராசா, பத்தேஷ்பாவை அழைப்பியென்றான். பின்பு அவன் இராசாவின் சமுதத்தில் வந்து, இராசாவுக்கு முன்னே நின் உக ரன்.—இராசா, சகலவித கிலேசங்களினின்றும் என் ஆத்தமத்தை மீட்டருளிய யெகோவா கூல நித்திரானால்,—எனக்குப் பின் உன்புத்திரனாகிய சலோமோன் அரசாளுவான்; எனக்குப் பின் அவன் என் சிங்காசனத்தில் வீற்றிருப்பானென்று சொல்லி, இலரவேலின் தேவனாகிய யெகோவாவைக்கொண்டு நான் ஆணையிட்ட பிரகாரம், இன்றைத்தினம் நான் நிச்சயமாகச் செய்வேனென்றான்.—அப்பொழுது பத்தேஷ்பா பூமிக்கு நேரே தாழ்ந்து, இராசாவை நமஸ்காரம்பண்ணி, என் ஆண்டவனாகிய தாவீது, சதாகாலமும் வாழ்கவென்றான்.

உஉ பின்பு தாவீது இராசா, ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாதானையும், யோயதாவின் புத்திரனாகிய பியூயாவையும் என்

னிடத்தில் வரச்சொல்லுங்களென்றான். அவர்கள் இராசாவின் சமுதத்தில் சேர்ந்தபொழுது,—இராசா அவர்களைநோக்கி, உங்கள் ஆண்டவனுக்கடையசேவகரைக்கூட்டிக்கொண்டு, என்புத்திரனாகிய சலோமோனை எனது கோவேறு கழுதையின்மேல் ஏற்றி, கீயோனுக்கு அழைத்துக்கொண்டுபோங்கள்:—அங்கே ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாதானும் அவனை இலரவேலருக்கு இராசாவாக அபிஷேகம் பண்ணுவார்களாக: எக்கானத்தைஊதி, இராசாவாகிய சலோமோன் வாழ்கவென்று சொல்லுங்கள்.—அதன்பின் அவன் என் சிங்காசனத்தின்மேல் கடுவீற்றிருக்கும்படி நீங்களும் அவன்பின் வாருங்கள்: அவன் என்னுடையஸ்தலத்தில் அரசாளுவான், இலரவேலர்மேலும், யூதாவயிசத்தார்மேலும் ஆளுகைசெய்யும்படி, அவனை ஏற்படுத்தினென்றான்.—யோயதாவின் புத்திரனாகிய பியூயா, இராசாவுக்கு உத்தரமாக, ஆமென்: என் ஆண்டவனாகிய இராசாவின் தேவனாகிய யெகோவாவும் இப்படியே சொல்வாராக.—யெகோவா, என் ஆண்டவனாகிய இராசாவுடனிருந்துபோலச் சலோமோனோடும் இருந்து, அவன் சிங்காசனத்தை, என் ஆண்டவனாகிய தாவீது இராசாவின் சிங்காசனத்திலும் பெரிதாக்குவாராகவென்றான்.—பின்பு ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாதானும், யோயதாவின் புத்திரனாகிய பியூயாவும், கிரேத்தியரும், பெலேத்தியரும் இறங்கிப்போய், சலோமோனைத் தாவீது இராசாவின் கோவேறு கழுதைமேலேற்றி, கீயோனுக்கு நடத்திக்கொண்டு போனார்கள்.—ஆசாரியனாகிய சாதோக்கு ஒருகொம்பு எண்ணெயை கூக ஆவாசத்தினின்றும் எடுத்து, சலோமோனுக்கு அபிஷேகம்பண்ணினான். அப்பொழுது எக்கானமூதி, சமஸ்தசனங்களும், சலோமோன் இராசாவாழ்கவென்றார்கள்.—சமஸ்தசனங்களும் அவனுக்குப்பின்னே போனார்கள், தொனியிலே பூமிபிளக்கச்சனங்கள்கள்கரங்கள்களையுடைய ஆனந்தத்துடன் சந்தோஷப்பட்டுக்கொண்டார்கள்.

அதொனியாவும், அவனோடு இருந்தவிருந்தாள் சக கள் அனைவரும், போசனம்பண்ணி முடிந்தபொழுது, அதைக்கேட்டார்கள். யோவாப் எக்கானத்தொனியைக் கேட்டபொழுது, நகரத்திலுண்டான இந்த ஆரவாரமேதென்றான்.—அசுவன் பேசிக்கொண்டிருக்கிறபொழுது, ஆசாரியனாகிய அப்பாதாரின் புத்திரனாகிய யோனாதான் வந்தான்: அதொனியா அவனைநோக்கி, உள்ளே வா; நீயோக்கியன், நம்செய்திகொண்டுவருகிறவன் என்றான்.—அதற்கு உத்தரமாக யோனாதான் அசுடொனியாவைநோக்கி, நம்முடைய ஆண்டவனாகிய தாவீது இராசா, சலோமோனுக்கு இராசாபட்டிக்கொடுத்தவிட்டார்.—இராசா, ஆசாரியனாகிய சசு

(உக) உபா.கூ.யக. அதி.உய. (உடு) வச.யக. க.சாமு.ய.உச. (உக) உசாமு.ச.க. (கூ) வச.யஎ. (கக) நிதி.உ.க. தானி.உ.ச. (கக) உசாமு.உய.க. எஸ்த.க.அ. உ.நாளா.கூ.கூ. (கச) க.சாமு.ய.க. உசாமு.உ.ச. உ.இரா.கூ. உசாமு.ய.கூ. உ.இரா.கூ.யக. (கஎ) யோச.க.கூ.யஎ. (கஅ) உசாமு.அ.ய.அ. (கக) யாத்.கூ.உக.உடு.கூ.உ.ச.அ.க.உய. க.நாளா.உக.உஉ. க.சாமு.ய.உச. (சஉ) உசாமு.ய.அ.உஎ.

சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாதானையும், யோயதாவின் புத்திரனாகிய பிஞாயாவையும், சிரேத்தியரையும், பெலேத்தியரையும் அவுடோடூப்ப, அவர்கள் அவனை இராசாவின் கோவேறு சக முறையில் ஏற்றினார்கள்.—ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாதானும், சீயோனில் அவனுக்கு இராச அபிஷேகம் பண்ணினார்கள்: பின்பு அவர்கள் அங்கிருந்து நகரம் ஆரவாரிக்கத்தக்கதாக, மகா ஆனந்தத்துடன் போனார்கள். அது சக நான் நீங்கள் கேட்ட ஆரவாரம்.—சலோமோன் சௌ இராச சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான்.—இன்னும் இராசாவின் பரிசனங்கள் எங்கள் ஆண்டவனாகிய தாவீது இராசாவை வாழ்த்துதல் செய்ய வந்து, தேவன், உமது நாமத்திலும் சலோமோனின் நாமத்தையும் பிரபலப்படுத்தி, உமது சிங்காசனத்திலும் அவனுடைய சிங்காசனத்தை மகிமைப்படுத்துவாராக என்றார்கள். இராசா கட்டிலின்மேற் சௌ குனிந்து பணிந்து கொண்டார்.—பின்னும் இராசா, இன்றைத்தினம் என்கண்காண ஒருவனை என் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி செய்த, இலரவேலின் தேவனாகிய யெகோவாவுக்குள் சக தோத்திரமென்று சொன்னாரென்றான்.—அதொனியாவுடன் இருந்த விருந்தாளிகளெல்லாரும் பயந்து, எழுந்து தங்கள் தங்கள் வழியே போய் விட்டார்கள்.

௩௩ அதொனியாவுக்கு சலோமோனினியித்தம், பயந்தெழுந்து போய், வேதிகையின் கொம்புகளைப் புகி பிடித்தான்.—பின்பு அதொனியா சலோமோன் இராசாவுக்குப் பயந்ததினாலே வேதிகையின் கொம்புகளைப் பிடித்து, கட்டகத்தினால் தமதடியானைக் கொல்லமாட்டேனென்று சலோமோன் இராசா இன்றைத்தினம் எனக்கு ஆணையிட்டிருந்தருவாராக வென்கிறுமென்று, சலோமோனுக்கு உருத்தொரியக்கப்பட்டது.—அதனால் சலோமோன் அவன் யோக்கியமென்று தணப்பட்டால், அவன் தலைமயிரிலொன்று கரையிலே விழமாட்டாது: அவனிடத்தில் ஏதாவது தீங்கு காணப்பட்டால், அவன் சாகவேண்டி மென்றான்.—பின்பு சலோமோன் இராசா ஆனனுப்ப, வேதிகையினின்றும் கட்டிக்கொண்டு வந்தார்கள்; அவன் வந்து சலோமோன் இராசாவை நமஸ்காரம் பண்ண, சலோமோன் அவனை நோக்கி, உன் வீட்டுக்குப் போவென்றான்.

உ. அதிகாரம்.

க. தாவீது இறுதியிலே சலோமோனுக்குப் புத்தி சொல்லல்: ௩. யோவாப், பர்சில்லா, வழியியி என்பவர்களைக் குறித்து ஆலோசனை சொல்லல்: ௪. தாவீது மரித்த பின்பு சலோமோன் அரசானல்: ௫. அதொனியா அபிஷேகத்தை விவா

கஞ்செய்யத்துணிந்ததினால் கொல்லப்படல்: ௨௪. அப்பாநார் ஆசாரியப்பட்டத்தை இழத்தல்: ௨௫. யோவாப் வேதிகையின் கொம்பில் அடைக்கலம் புகுதல்: ௩௩. யோவாப்பின் உத்தியோகம் பிஞாயாவுக்கும் அப்பாநாரின் உத்தியோகம் சாதோக்குக்கு வகிடைத்தல்: ௩௪. வழியியி கொலை செய்யப்பட்டல்.

தாவீதுக்கு மரணகாலஞ்சமீபித்தபொழுது, தன் புத்திரனாகிய சலோமோனை நோக்கி,—நான் யூதியிலுள்ள யாவரும் போகிற வழியே போகிறேன்: நீ ஆண்மையைக் காட்டிக்கொண்டு பலமாயிரு. நீ செய்யுஞ் சகலகாரியத்திலும், நீ போகும் எவ்விடத்திலும் வாழ்வடையும் பொருட்டி, உன் தேவனாகிய யெகோவாவின் காவலைக்காத்து, அவர் அருளிய வழியே நடந்து, மோசேயின் வேத புத்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய விதிகளையும், கட்டளைகளையும், கற்பனைகளையும், பிரமாணங்களையும் பேணிக்கொள்.—அதனால் யெகோவா, உன்பினைகள் உண்மையுள்ளவர்களாய்த் தங்கள் பூரண இருதயத்தோடும் தங்கள் பூரண ஆத்தமத்தோடும் எனக்கு முன் நடந்து, தங்கள் நெறிகளிலே சாவதானமாயிருப்பார்களாகில், இலரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் ஒழிந்து போகமாட்டானென்று எனனைக்குறித்து உத்தரம் சொல்லிய தமது வாக்கை, நிலைப்படுத்துவார்.

இன்னும் நெரின்புத்திரனாகிய அப்பேர், ஏதெனின் புத்திரனாகிய அமாசா என்னும் இலரவேலின் சேனாபதிகளிருவரையும் சேருவாவின் புத்திரனாகிய யோவாப் கொன்று போட்டி, சமாதானகாலத்தில் யுத்தம்போல இரத்தஞ்சிந்தி, தன் அரையிலிருந்தகச்சிலும், தன்பாதரட்சையிலும், யுத்தத்தின் இரத்தத்தை யிட்டானே, இடில் எனக்கும் அவர்களுக்கும் அவன் செய்ததை நீ அறிவாய்.—ஆகையால் நீ உன் புத்திக்கிசைய அவனுக்குச் செய், அவனுடைய நரையிற் பிரேதக்குழியில் சமாதானத்துடன் சேரவிடாதே.—கிலியாத்தியனாகிய பர்சில்வாயின் புத்திரருக்குத் தயைகாட்டி, உன்போசனப்பட்டதிலே போசனம் பண்ணுகிறவர்களுக்குள்ளே அவர்களுக்கும் இடங்கொடு: உன் சகோதரனாகிய அப்பாநாரோ முக்கு அஞ்சி நான் தப்பியோடின சமயத்தில் என்னைச் சார்ந்து கின்றார்கள்.—அன்றியும் பக. ௫. ௩. ௩. யூதியின் பேன்யமீனியனான கோவின் புத்திரனாகிய வழியியி உன்னிடத்திலிருக்கிறான், நான் மக்லாய் முக்குப் போனதினத்தில் அவன் என்னைக் கொடிதாகத் துஷணித்தான்: பின்பு அவன் என்னைச் சந்திக்கும்படி யோர்நானில் வந்தபொழுது, நான் உன்னைக் கட்டகத்தினாலே கொன்று

(சக) க.நானா.௨௧.௨௩. (சௌ) வச.௩௭. ஆதி.௪௭.௩௧. (சௌ) அதி.௩.௨௫. (௩௩) க.சாமு.௪.௪.௩. ௨.சாமு.௪.௪.௩. அப்.௨௭.௩௪.—(௨. அதி. ௧.) ஆதி.௪௭.௨௧. உபா.௩.௪. (௨) யோச. ௨.௩.௪. உபா.௪.௭.௩.௨. உபா.௨.௩.௩. யோச.௧.௭. க.நானா.௨.௨.௩.௩. க.சாமு.௪.௩. (௪) ௨.சாமு.௭.௨.௩. சங்.௩.௨.௩. ௨.இரா.௨.௩. ௨.சாமு.௭.௩.௨. அதி.௩.௨. (௩) ௨.சாமு.௩.௩. ௨.சாமு.௩.௨. ௨.சாமு. ௨.௩. (௬) வச.௩. நீதி.௨.௩.௨. (௭) ௨.சாமு.௩.௩.௩. ௨.சாமு.௩.௭. ௨.சாமு.௪.௭. (௮) ௨.சாமு.௩. ௩.௨.சாமு.௩.௭. ௨.சாமு.௩.௨.

போடமாட்டேன் என்று யெகோவாவைக் கொண்டு ஆணையிட்டேன்.—ஆகிலும் நீ அவனைக்குற்றமற்றவனென்று எண்ணவேண்டாம்: நீ புத்திமான், அவனுக்கு இன்னதுசெய்யத் தருமென்பது உனக்குத்தெரியும்; அவன் நரமயிரை எப்படியும் இரத்தத்துடன் பிரேதக்குழியில் சேர்ப்பாயென்றான்.

வ பின்பு தாவீது தன் முன்னோருடன் மகா நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்.—தாவீது இலரவேலரைநாற்பதுவருஷம் அரசாண்டான்: எழுபதுவருஷம் எப்போதானாலும், முப்பத்துமூன்றுவருஷம் யெரூஷலேமிலும் அரசாண்டான்.—சலோமோன் தன்பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; அவனுடைய இராச்சியம் மிகவும் விரிபட்டது.

வக அகீத்தின் புத்திரானாகிய அநொனியா சலோமோனின் மாதாவாகிய பத்ஷேபாவிடத்தில்வந்தான். அவன், நீ சமாதானமாய்வருகிறாயாவென்றுகேட்க, சமாதானமாய் வருகிறேனென்றான்.—

வச இன்னும் அவன், நான் உம்மிடத்திற் சொல்லவேண்டியவை சில உண்டென்றுசொல்ல, அ

வடு வன் அதைச் சொல்லென்றான்.—அப்பொழுது அவன், இராச்சியம் எனக்குரித்தாயிருந்ததென்றும், நான் அரசானவேண்டிமென்று இலரவேலர் யாவரும் அபேட்சித்திருந்தார்களென்றும், நீர் அறிவர்: ஆகிலும் இராச்சியம் மாறுபட்டு, என்சுகோதரனுக்காயிற்று: யெகோவாவிலால்

வச அது அவனுக்குக் கிடைத்தது.—இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒருகாரியங்கேட்கிறேன், மறுக்கவேண்டாமென்றுசொல்ல, அவன் அவனுடனே, சொல்லென்றான்.—பின்பு அநொனியா, இன்னேம்ஊராளாகிய அபீஷாக்கை எனக்கு விவாகஞ்செய்துகொடுக்க, சலோமோன் இராசாவிடத்தில்பேசும்பொருட்டு, உம்மைவேண்டுகிறேன்; அவன் உமதுசொல்லி மறுக்கமாட்ட

வச அடனென்றான்.—பத்ஷேபா, நல்லது, உன்னியித்தம் இராசாவிடத்தில்பேசவேண்டென்றான்.—

வக பத்ஷேபா அநொனியாவுக்காகச் சலோமோன் இராசாவிடத்தில் பேசும்படி போனான். இராசா அவனைச்சந்திக்க எழுந்துபோய், அவனைவணங்கி, தன் சிங்காசனத்திலிருந்து கொண்டு இராசாவின் மாதாவுக்கு ஒரு ஆசனம் இடுவிக்க,

வச அவன் அவன் வலப்புறத்திலிருந்தான்.—பின்பு அவன், நான் உம்மிடத்தில் ஒரு அற்பகாரியம் கேட்கவிரும்புகிறேன்; இல்லையென்று சொல்லவேண்டாமென்று சொல்ல, இராசா அவனை நோக்கி, என்மாதாவே, கேளும், நான் இல்லை என்றுசொல்லமாட்டேனென்றான்.—அவன், இன்னேம் ஊராளாகிய அபீஷாக்கை உமது சுகோத

ரானாகிய அநொனியாவுக்கு விவாகஞ்செய்விக்க வேண்டுமென்று கேட்கிறேனென்றான்.—அதற் உட்கு உத்தரமாய், சலோமோன் இராசா, தன் மாதாவைநோக்கி, நீர் அநொனியாவுக்காக இன்னேம் ஊராளாகிய அபீஷாக்கைக்கேட்டதென்ன; அவன் எனக்கு மூத்தசுகோதரனுடையால் அவனுக்காகவும், ஆசாரியனாகிய அப்பயாதாருக்காகவும், சேருயாவின் புத்திரானாகிய யோவாப்புக்காகவும், இராச்சியத்தையுக்கேளுமென்றான்.—பின் உகனும் சலோமோன் இராசா, அநொனியா இந்த வாக்கைச்சொல்லி, தனக்குப்பிராணமோசம் வருவியாதேபோனால், தேவன் எனக்கு அப்படியும், அதற்கதிகமுஞ்செய்வாராக.—ஆதலால் தாம் உசசெய்த வாக்குத்தத்தத்தின்படி என்னை நிலைப்படுத்தி, என் பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தில் என்னை வீற்றிருக்கப்பண்ணின யெகோவா நித்தியரானால், அநொனியா இன்றைத்தினங்கொல்லப்படவேண்டுமென்றுசொல்லி, யெகோவாவைக்கொண்டு ஆணையிட்டான்.—பின் உகபு சலோமோன் இராசாயோயதாவின் புத்திரானாகிய பியூயாவை அனுப்ப, இவன் அவன் இறந்துபோகும்வண்ணம் அவன்மேற்பாய்ந்தான்.

இராசா, ஆசாரியனாகிய அப்பயாதாரையும் நோக்கி, நீ அனாதோத்திலிருக்கிற உன் நிலத்துக்குப் போய்விடு; நீ மரணத்துக்குப்பாத்திரன்: ஆகிலும் நீ என்பிதாவாகிய தாவீதுக்குமுன் தேவனாகிய யெகோவாவின் பெட்டியைச்சுமந்தபடியினாலும், என்பிதா அனுபவித்த உபத்திரவமெல்லாம்நீயும் அனுபவித்தபடியினாலும், நான் இப்பொழுது உன்னைக்கொலைசெய்ய மாட்டேனென்றான்.—இவ்வீதமாய்ச் சலோமோன் அபி உளயாதாரை யெகோவாவுக்கு ஆசாரியனாயிராமல் தள்ளிவிட்டதனால், ஐதிலோவில் எலியின் வமிசத்தைக்குறித்து யெகோவா சொல்லிய வாக்கை நிறைவேற்றினான்.

யோவாப் அப்பஷாபோம் பட்சம் சாயாதிருந்த அத்தாலும், அநொனியாப் பட்சம் சாய்ந்து நின்றபடியால், நடந்த சமாரங்கன் தெரிவிக்கப்பட்ட மாத் திரத்தில் யெகோவாவின் ஆவாசத்துக்குள்ளே ஓடிப்போய், வேதிகையின் கொம்புகளைப் பிடித்தான்.—யோவாப் யெகோவாவின் ஆவாசத்தில் ஓடிப்போய் வேதிகையின் சமீபத்திலிருக்கிறனென்று சலோமோன் இராசாவுக்குத்தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது சலோமோன், நீபோய் அவன்மேற் பாய்வாயென்றுசொல்லியோயதாவின் புத்திரானாகிய பியூயாவை அனுப்பினான்.—பியூயா யெகோவாவின் ஆவாசத்துக்குப்போய் அவனைநோக்கி, இராசா உன்னைப் புறப்பட்டு வரச்சொல்லுகிறாரென்று சொல்ல, இவன் நான்வரமாட்டேன்; இங்கே சாவேன்

(க) யாத்.உயி.எ. யோபு.க.உஅ. ஆதி.ச.உ.க.அ. (வ) அதி.க.உ.க. உ.சாமு.டு.எ. (யக) உ.சாமு.டு.ச. க.நாளா.உ.க.உ.க. (வஉ) க.நாளா.உ.க.உ.க. உ.நாளா.க.க. (யக) க.சாமு.யக.ச.டு. (யடு) அதி.க.டு. க.நாளா.உ.உ.க.ய. நீதி.உ.க.க.ல. தானி.உ.உ.க. (யச) சங்.நக.உ.ய. (யச) அதி.க.க.ச. (யக) யாத்.உ.யி.உ. சங்.ச.டு.க. (உஉ) அதி.க.எ. (உக) ருத்.க.யி.எ. (உச) உ.சாமு.எ.யக.யக. க.நாளா.உ.உ.ய. (உச) யோச.உ.க.யி.அ. க.சாமு.உ.க.ச. உ.சாமு.யி.டு.உ.ச. உ.க. க.சாமு.உ.உ.உ.யி.உ.க. உ.சாமு.யி.டு.உ.ச. (உஎ) க.சாமு.உ.க.க.—நடு. (உஅ) அதி.க.எ. அதி.க.டு.ய.

என்றான். பிளையா யோவாப் இன்னபிரகாரம் உத்தரஞ்சொன்னானன்று அவன்வாக்கை இராசாவுக்குத்தொரிவிக்க, — இராசா அவனைநோக்கி, அவன்சொல்லியபடி நீசெய்து, அவனைக்கொன்று அடக்கம்பண்ணி, யோவாப் நியாயமின்றிச் சிந்தின இரத்தப்பழியை என்னிலும், என்பிதாவுமிசத்தாரிலும் நின்றவிலக்கிப்போடு. — இப்படி என்பிதாவாகியதாவீது அழியாதபடி, தன்னைப்பார்க்கிலும் சற்றுகளும் உத்தமருமான நெரின் புத்திரானுகிய அப்பேரென்னும் இவரவேல் சேரூபதியும், எத்தொரின்புத்திரானை அமாசாவென்னும் யூதாவின்சேரூபதியுமாகிய இருவர்மேலும் பாய்ந்து, கட்கத்தினால் அவர்களைக்கொன்றுபோட்டவனுடையதலையின்மேல் அவன் இரத்தப்பழியையெய்கோவாவருவிப்பாராக. — அவர்களுடைய இரத்தப்பழியோவாப்பின்தலையின்மேலும், அவன் சந்ததியின் தலையின்மேலும், சதாகாலமுந்திரும்பும்: தாவீதின்மேலும், அவன் சந்ததியின்மேலும், அவன்வமிசத்தின்மேலும், அவன் சிங்காசனத்தின்மேலும் சதாகாலமும் யெகோவாவின்வீன்று சமாதானமுண்டாகுமென்றான். — அப்பொழுது யோயதாவின் புத்திரானுகிய பிளையாபோய், அவன்மேற்பாய்ந்து அவனைக்கொன்றுபோட்டான்: அவன் வனத்திலுள்ள தன்சயலீட்டில் அடக்கம்பண்ணப்பட்டான்.

அவனுக்குப்பிரதியாக இராசாயோயதாவின் புத்திரானுகிய பிளையாவைப்பிரதான சேரூபதியாக்கினான்: அப்பாதாருக்குப்பிரதியாக இராசா ஆசாரியானுகியசாதோக்கை ஏற்படுத்தினான்.

பின்பு இராசா ஆனனுப்பி, வழியியைய அழைப்பித்து, அவனைநோக்கி, நீயெருஷலேயில் ஒருநீடுகட்டிக்கொண்டு அங்கேவாசம்பண்ணு, அங்கிருந்து நீவேறே ஒரு இடத்துக்குப்போகவேண்டாம். — நீ புறப்பட்டுக்கீதரோன் ஓடையைக்கடந்திபோகிற அத்தினத்தில் நீ சாகவேண்டுமென்று, நீ நிக்சமயாம் அறிந்துகொள்: உன் இரத்தப்பழி உன்சயதலையில் தங்குமென்று சொல்ல, — வழியி இராசாவைநோக்கி, சொல் நல்லது: என் ஆண்டவானுகிய இராசாசொன்னபடி உமதடியானுகிய நான் செய்வேனென்றான். அப்படியே வழியியியெருஷலேயிலே நெடுநாளாய்வாசம்பண்ணினான். — மூன்று வருஷஞ்சென்ற பின்பு, வழியியின் பணிவிடைக்காரர் இருவர் காத்தின இராசாவும் மாகாவின் புத்திரானுகிய ஆகிஷ் இடத்தில் ஓடிவிட்டார்கள். உன் பணிவிடைக்காரர் காத்தில் இருக்கிறார்களென்று வழியியக்குத்தெரியிவித்தார்கள். — அப்பொழுது வழியியி எழுந்து தன்சமுதாயின்மேற்சேன்மவைத்து, காத்துக்கு ஆகிஷ் இடத்தில் தன் பணிவிடைக்காரரைத்தே

டிப்போனான்: அப்படியே வழியியியிபோய், காத்திருந்து தன் பணிவிடைக்காரரைக் கொண்டுவந்தான். — பின்பு வழியியியெருஷலேயிலிருந்து சககாத்துக்குப்போய்த்திரும்பி வந்துவிட்டானென்று சலோமோனுக்குத்தொரிவிக்கப்பட்டது. — அசத்தினால் இராசா ஆனனுப்பி வழியியியை அழைப்பித்து அவனைநோக்கி, நீ புறப்பட்டு எவ்விடத்துக்காவதுபோகிற தினத்தில் நீ சாகவேண்டுமென்று அறிந்துகொள்ளென்று சொல்லி, உன்னைக்கொண்டு யெகோவாவின் பேரால் ஆணையிடுவித்து நான் உனக்குவற்புறுத்த, நீ என்னைநோக்கி, நான்கேட்டசொல் நல்லதென்று சொல்லவில்லையா. — நீ யெகோவாவின் ஆணையை சகயும், நான் உனக்குத்தந்தக்கட்டினையையும் மேனி நடவாமல் விட்டதென்னவென்றான். — இப்போது சச இராசா வழியியையே நோக்கி, நீ என்பிதாவாகிய தாவீதுக்குச் செய்த தூர்க்கருமம் உன்சயமனதுக்கே தெரியும்: ஆதலால் யெகோவா உன் தூர்க்கருமத்தின் பலனை உன் தலையின்மேலே திருப்புவார். — சலோமோன் இராசாவோ ஆரீவதிக்கப்படுபவான், தாவீதின் சிங்காசனம் யெகோவாவின் சமுகத்தில் சதாகாலமும் நிலைத்திருக்குமென்றான். — பின்பு இராசா யோயதாவின் புத்திரானுகிய பிளையாவுக்குக் கட்டினையிட, அவன் போய் இவன்மேற்பாய்ந்து இவனைக்கொன்று போட்டான்; சலோமோனின் கையில் இராசாயியம் நிலைப்பட்டது.

௩. அதிகாரம்.

சலோமோன் பார்வோன் குமாரத்தியை விவாகஞ்செய்தல்: உயர்ந்த ஸ்தானத்தில் பலியிடல்: இரான்மெபெறும்படி தேவனிடத்தில் பிரார்த்தித்தல்: ஐசா. இரான்மெ வேசைகளுக்குச் சொல்லிய நியாயத்தீர்ப்பினால் கீர்த்திபெறல்.

சலோமோன், எகிப்தின் இராசாவாகிய பார்வோனுடன் சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்சயலீட்டையும் யெகோவாவின் ஆலயத்தையும் யெருஷலேயின் சுற்று மதிலையும் கட்டி முடித்ததன்பின்பு, தாவீதின் நகரத்தில் அவனைக்கொண்டுவந்தான்.

அக்காலபரியந்தம் யெகோவாவின் நாமத்துக்கு ஒரு ஆலயம் கட்டுப்படாததினால், சனங்கள் உயர்ந்த ஸ்தானங்களிலே பலியீட்டுவந்தார்கள். — சலோமோன் தன்பிதாவாகிய தாவீதின் விதிப்பிரகாரம் நடந்து, யெகோவாவில் அன்புவைத்தான்: ஆகிலும் அவனும் உயர்ந்த ஸ்தானங்களிலே பலியீட்டுத் தூபங்காட்டிவந்தான். — இராசா பலியிடும்படி கிபியோனுக்குப் போனான்; மூக்கியமான அந்த உயர்ந்த ஸ்தானத்தி

(௩௧) யாத். ௨௧. ௩௪. எண். ௩௩. ௩௩. உபா. ௩௩. ௩௩. (௩௨) நியா. ௩. ௨௪. ௩௭. சங். ௭. ௩௪. உ. நாளா. ௨௧. ௩௩. உ. சாமு. ௩. ௨௭. உ. சாமு. ௨. ௩. ௩. (௩௩) உ. சாமு. ௩. ௨௩. நீதி. ௨. ௩. ௩. (௩௪) க. சாமு. ௨. ௩. ௩. வச. ௨. ௭. (௩௫) உ. சாமு. ௩. ௩. ௩. (௩௬) உ. சாமு. ௩. ௩. ௩. (௩௭) உ. சாமு. ௩. ௩. ௩. (௩௮) உ. சாமு. ௩. ௩. ௩. (௩௯) உ. சாமு. ௩. ௩. ௩. (௪௦) உ. சாமு. ௩. ௩. ௩. (௪௧) உ. சாமு. ௩. ௩. ௩. (௪௨) உ. சாமு. ௩. ௩. ௩. (௪௩) உ. சாமு. ௩. ௩. ௩. (௪௪) உ. சாமு. ௩. ௩. ௩. (௪௫) உ. சாமு. ௩. ௩. ௩. (௪௬) உ. சாமு. ௩. ௩. ௩. (௪௭) உ. சாமு. ௩. ௩. ௩. (௪௮) உ. சாமு. ௩. ௩. ௩. (௪௯) உ. சாமு. ௩. ௩. ௩. (௫௦) உ. சாமு. ௩. ௩. ௩. (௫௧) உ. சாமு. ௩. ௩. ௩. (௫௨) உ. சாமு. ௩. ௩. ௩. (௫௩) உ. சாமு. ௩. ௩. ௩. (௫௪) உ. சாமு. ௩. ௩. ௩. (௫௫) உ. சாமு. ௩. ௩. ௩. (௫௬) உ. சாமு. ௩. ௩. ௩. (௫௭) உ. சாமு. ௩. ௩. ௩. (௫௮) உ. சாமு. ௩. ௩. ௩. (௫௯) உ. சாமு. ௩. ௩. ௩. (௬௦) உ. சாமு. ௩. ௩. ௩.

லுள்ள வேதிகையில் சலோமோன் ஆயிரந்தகன பலிகளையிட்டான்.

கிபியோனில் யெகோவா இரவிலே சலோமோனுக்குச் சொப்பனத்திலே தரிசனமாகி, நான் உனக்குத்தரவேண்டிய வரமென்ன, கேளென்றார்.—அதற்குச் சலோமோன், என் பிதாவாகிய தாலீதென்னும் உமதடியான் உமது சமுகத்தில் சத்தியமும், நீதியும், மனநேர்மையுமுள் எவறாய் நடந்ததற்கு, நீர் அவனுக்கு மகாதயை யைக்காட்டி, இந்நாளிலிருக்கிற பிரகாரம் அவன் ஆசனத்தில் வீற்றிருக்க அவனுக்கொரு புத்திரனைக்கொடுத்து, இந்த மகா அனுக்கிரகத்தைச் செய்தருளினீர்.—என் தேவனாகிய யெகோவாவே, என் பிதாவாகிய தாலீதின் ஸ்தலத்தில் உமது அடியானே இராசாவாக ஏற்படுத்தினீர்: காணே ஒரு சிறுபாலகன்: நான் போக்குவரவு செய்ய அறியேன்.—உமது தாசனாகிய நான், உம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், மிகுதிபற்றி எண்ணுக்குந்தொகைக்கும் அடங்காத வர்களும் ஆகிய உமது மகாசனங்களுக்குள்ளேயிருக்கிறேன்.—ஆதலால் உமது சனங்களை நியாயம் விசாரிப்பதற்கும், நன்மை தீமை பருத்தறிவதற்கும், உமது அடியானுடைய மனதில் ஞானத்தைத்தந்தருளும்: உமது மகா சனங்களை நியாயத்திற்கு வல்லவன் யாவனென்றான்.—சலோமோன் பிரார்த்தித்து விண்ணப்பமாகக்கேட்டகாரியம் ஆண்டவருடைய பார்வைக்கு கண்ணுத்தோன்றிற்று.—ஆகையினாலே தேவன் அவனை கோக்கி, நீ உனக்காகத் தீர்க்காயுனைக்கேளாமலும், செல்லத்தைவேண்டாமலும், உன் சத்துருக்களின் சீவனைப் பிரார்த்திக்காமலும், நியாயத்தை விசாரிப்பதற்கு உனக்காக ஞானத்தை வேண்டி, இதைப் பிரார்த்தித்ததினால்,—உன்வாக்குகளின்படி செய்தேன்: கேள், நான் உனக்கு ஞானமும் புத்தியுமுள்ள மனதைத் தந்தேன்; உனக்குமுன்னும், உன்னைப்போல ஒருவனுயில்லை, உனக்குப்பின்னும் உன்னைப்போல ஒருவனுந்தோன்றான்.—அதுவுமன்றி, நீ கேளாதசெல்லம், மேன்மை, இரண்டையும் உனக்குத்தந்தேன்: உன் நான்களுக்குள்ளே எந்த இராசருவத்திலும் ஒருவனும் உனக்கு நிகராகான்.—உன் பிதாவாகிய தாலீதைப்போல, நீயும் என்விதிகளையும் கட்டினாகியும் காத்துக்கொண்டு என்வழியிலே நடந்தாயாகில், உன் ஆயுள்நாட்களையும் நீடிக்கப்பண்ணுவேன் என்றார்.—பின்பு சலோமோன் விழித்து, அதுசொப்பனமென்று அறிந்தான். அப்பால் அவன் யெரூஷலேமுக்குவந்து, யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னின்று, தகனபலிகளையும், ஸ்தோத்திர பலிகளை

யும் இட்டு, தன்பணிவிடைக்காரர் யாவருக்கும் விருந்துசெய்வித்தான்.

அக்காலத்தில் வேசைகளாகிய இரண்டு ஸ்திரீயுகளின்கள் இராசாவிடத்தில்வந்து, அவன் சமுகத்தில் நின்றார்கள்.—அவர்களில் ஒருத்தி, என்னுள் யெடவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரு வீட்டிலே வாசமாயிருக்கிறோம்; நான் இவளுடன் வீட்டிலிருக்கையில் ஒரு பிள்ளையைப் பெற்றேன்.—நான் பிரசவித்த மூன்றாண்டுகளில் இந்த ஸ்திரீயிஷயும் பிள்ளையைப்பெற்றாள்: நான்கள் ஒருபித்திருந்தோம்; எங்கள் இருவரையுந்தவிர வீட்டிலே வேறொருவருமில்லை.—பின்பு இராத்திரியில் இந் ஸ்திரீயின்கள் பிள்ளையின்மேல் படுத்தினால், அது இறந்துபோயிற்று.—அத்தசமத்தில் இவள் எழுந் உயது, உமது அடியான் நித்திரையாயிருக்கிறபொழுது, என் மார்பில் படுத்திருந்த என் மகனையெடுத்துத்தன்மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த பிள்ளையை என்மார்பிலே கிடத்தினாள்.—நான் உக பிள்ளைக்குப் பால் கொடுக்கும்படி காலையில் எழுந்தபொழுது அது செத்துக்கிடந்தது: விடிந்த பின் அதைநான் உற்றுப்பார்த்தேன், அது நான் பெற்ற பிள்ளையல்லவென்றான்.—மற்ற ஸ்திரீ, உக அப்படியல்ல; உயிரோடிருக்கிற பிள்ளை என்னுடையது, செத்த பிள்ளை உன்னுடையது என்றான். பின்பு இவன், அல்ல; செத்த பிள்ளை உன்னுடையது, உயிரோடிருக்கிற பிள்ளை என்னுடையது என்றான். இவர்கள் இராசாவுக்கு முன்னே இப்படிப்பேசிக்கொண்டு நிற்க,—இராசா, ஒருத்தி உக உயிரோடிருக்கிற பிள்ளை என்னுடையது, செத்த பிள்ளை உன்னுடையதென்றும்; மற்றவள், அப்படியல்ல; செத்த பிள்ளை உன்னுடையது, உயிரோடிருக்கிற பிள்ளை என்னுடையதென்றுஞ் சொல்லுகிறார்களென்றான்.—பின்னும் இராசா, உக ஒருகட்கன் கொண்டவாருங்களென்று சொல்ல, இராசாவினிடத்தில் ஒரு கட்கன் கொண்டவன் தாங்கள்.—இராசா, உயிரோடிருக்கிற பிள்ளையைத் தெரிந்து, பாதியை ஒருத்திக்கும், பாதியை மற்றவருக்குக் கொடுங்களென்றான்.—அப்பொழுது உக உயிரோடிருக்கிற பிள்ளையின் மாதா, தன்மகன் நியமித்தம் வயிறு எரிய இராசாவை நோக்கி, ஐயோ! என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையை இவருக்குக்கொடுத்துவிடும், ஏதுவிதமும் அதைக்கொல்லவேண்டாம் என்று சொல்ல, மற்றவன், எனக்கும் வேண்டாம், அது உனக்கும் வேண்டாம், சேதித்துப்போடுமென்றான்.—அப்பொழுது இராசா, உயிரோடிருக்கிற பிள்ளையை அவருக்குக்கொடுத்துவிடும், எப்படியும் அதைக்கொன்றுபோடாதிருங்கள்: அவனே அத்தற்கு மாதாவென்றான்.—இராசா தீர்த்தநியாயம் உக

(க) அதி.க.உ. உ.நாளா.க.எ. எண்.யெ.க. மத்.க.உ.ய. மத்.உ.யெ.யெ. (ச) உ.நாளா.க.அ. அதி.உ.ச. உ.இரா.உ.ய. க.சங்.யெ.உ. அதி.க.ச.அ. (எ) க.நாளா.உ.க.க. எண்.உ.எ.யெ. (அ) உ.பா.எ.ச. ஆதி.யெ.யெ. (க) உ.நாளா.க.யெ. நீதி.உ.க.—க. யாக்.க.இ. சங்.எ.உ.க.உ. எ.பி.இ.ச. (யெ) யாக்.ச.க. (யெ) க.யோவா.இ.யெ.யெ. அதி.ச.உ.க.க.யெ. பிர.க.யெ. (யெ) மத்.க.க.க. எ.பெ.க.உ.ய. அதி.ச.உ.க.உ.ச. நீதி.க.யெ. (யெ) அதி.யெ.இ. சங்.க.க.யெ. நீதி.க.உ. (யெ) ஆதி.ச.க.எ. அதி.ச.யெ.உ. தானி.இ.க. மாற்.க.உ.க. (யெ) எண்.உ.எ.உ. (உச) ஆதி.ச.க.க.யெ. ஏசா.ச.க.யெ. எரே.க.உ.ய. ஒசி.க.யெ. (உச) வச.க.யெ.யெ.

தீர்ப்பை இலரவேலர் அனைவரும் கேள்விப்பட்டிடு, நியாயம்விசாரிக்கிறதற்குத் தேவன் கொடுத்த ஞானம் இராசாவிடத்திலிருக்கின்றதென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.

சு. அதிகாரம்.

க. சலோமோனின் பிரதான அதிபதிகள்: எ. உணவுப்பொருளைச் சேகரிக்கும் அதிகாரிகளின் நாமங்கள் உய. இராச்சியம் வர்த்தித்து வாழ்வடைதல்: உஉ. நாடோறுங்கொடுக்கவேண்டிய உணவுப் பொருளைக் குறித்தல்: உஉ. குதிரைச் சாலையின்தொகை: உஉ. சலோமோன் ஞானத்தில் அதிகரித்தல்.

இவ்விதமாய்ச் சலோமோன் இலரவேலர் அனைவருக்கும் அரசனானார்.—ஆசாரியனான சாதோக்கின் புத்திரனாகிய அசரியாவும்,—ஜீஷாவின் புத்திரராகிய இலயோரெப்பும் அகியாவும் இலேககராகவும், அகிலாத்தின் புத்திரனாகிய யோஷாபாத் இகிகாச கத்தனாகவும்,—யோயதாவின் புத்திரனாகிய பிளையாசேரெபதியாகவும், சாதோக்கும் அப்பயாதாரும் ஆசாரியராகவும்,—நாதானின் புத்திரனாகிய அசரியா அதிபதிகளுக்கு மேலானவனாகவும், நாதானின் புத்திரனாகிய சாபூத் பிரதான அதிபதியாகவும் இராசாவுக்குச் சுயமித்திரனாகவும்,—அகீஷார்வீட்டிகாரியாகவும், அப்தாவின் புத்திரனாகிய அடொனிராம் திறைவாங்கு கிறவனாகவும் இருந்தார்கள்: இவர்களே அவனிடத்தள்ள பிரதான அதிபதிகள்.

எ சமஸ்த இலரவேலருக்கும் மேலாகிய அதிகாரிகள் பன்னிருவர் சலோமோனுக்கு இருந்தார்கள்: இவர்கள் இராசாவுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் உணவுப்பொருளைச் சேகரித்துவந்தார்கள்: இவர்கள் ஒவ்வொருமாதத்துக்கு ஒவ்வொருவராக, வருஷத்திலே பொருளைக் கொடுத்துவந்தார்கள்.—அவர்கள் நாமங்களாவன: எப்ராயீம் மலையிலே ஊரின் புத்திரன்:—மாகாத்திலும், ஷகல்பீயிலும், பேத்ஷிமெஷிலும், ஈலோன் பேத்தானிலும், ய தேகாரின் புத்திரன்:—அறுபோத்தில்தெசத்தின் புத்திரன்; சோகோவும், எபெர்நாடு சகலமும் இவன் அதிகாரத்திலிருந்தது:—தோரென்னும் நாட்டுப்புறம் எங்கும் அபீலாத்தாப்பின் புத்திரன்; சலோமோனின் புத்திரியாகிய தாபத் இவனுக்கு உமீனவி:—அகிலாத்தின் புத்திரனாகிய பாளுவுக்கு, தானாகும் மெகிதோவும், யெஸுரியேலின் கீழே சர்தானுவுக்கு அருகே பேத்ஷியான் முதல் யொகானியா முக்கு அப்புறத்திலுள்ள ஆபேல் மிகோலாவரைக்கு முள்ள பேத்ஷியான் அனைத்தும், இவன் அதிகாரத்திலிருந்தது:—ராமொத் கிவியாத்திலே கெபெரின் புத்திரன்; கிவியாத்திலுள்ள மனூஷேயின் புத்திரனாகிய யாயீரின் நகரங்களும், பாஷானிலிருக்கிற அர்கோப் நாட்டைச் சேர்ந்த

மதில்களையும் பித்தினத்தாய்க் கையுமுடைய அறுபது மகா நகரங்களும், இவன் அதிகாரத்திலிருந்தன:—மன்னியில் இத்தோவின் புத்திரனாகிய அஷேலோதாப்.—நப்தாலியில் அகீமோதஸ்; சலோமோனுடைய புத்திரியாகிய பஸ்மாத் இவனுக்கு மனைவி:—ஆஷேரிலும் அலோத்திலும் ஊஷாயின் புத்திரனாகிய பாளு:—ஈஷகாரில் பருவாவின் புத்திரனாகிய யோஷாபாத்:—பேய்யாபீனில் எலாவின் புத்திரனாகிய ஷிமீயி:—எமோரியரின் இராசாவாகிய சீகோனுக்கும் பாஷானின் இராசாவாகிய ஒருக்கு முரிய கிவியாத் தேசத்தில் ஊரியின் புத்திரனாகிய கெபெர்; அத்தேசத்தில் இவன் மாத்திரம் அதிபதியாயிருந்தான்.

பூதாவமிசத்தாரும் இலரவேல் வமிசத்தாரும் உய்களிப்புடன் போசனபாணம்பண்ணி, கடற்கரைமணல்போல எண்ணிறந்தவர்களாயிருந்தார்கள்.—நதிதொடங்கி எகிப்து எல்லைவரைக்கு உசமுள்ள பெலிஸ்தியரின் தேசத்திலிருக்கிற சகல இராச்சியத்தாரையும் சலோமோனே அரசாண்டான்: அதிலுல் அவர்கள் சலோமோனுக்கு அவன் ஆயுள் காலமுழுவதும் காணிக்கைகொடுத்தும், அவனுக்குச் செலித்தும் வந்தார்கள்.

சலோமோனுக்கு நாளைன்றுக்குச் செல்லும் உஉ உணவுப்பொருள் முப்பது கோர் மெல்லியமாவும், அறுபது கோர் மாவும்,—கலைமான் களையும், உஉ பிணைமான் களையும், காட்டாடுகளையும், புஷ்டியான பறவைகளையும் தவிர; புஷ்டியான பந்து மான்களும் மேய்கிற இருபது மான்களும் தூறு ஆடுகளும்.—நதிக்கிப்புறத்திலிருக்கிற திப்சாதொடங்கி, காசாவரைக்கு முள்ள அனைத்தையும், நதிக்கிப்புறத்திலுள்ள சகல இராசாக்களையும் ஆண்டுவந்தான்: அவன் தனக்கு நான்கு திசையிலுமுள்ள எவ்வீட்டத்தாருடனும் சமாதானமாயிருந்தான்.—அன்றியும் சலோமோனின் ஆயுள் நாளைல்லாம், உஉ தான்தொடங்கி பேர்ஷேபாவரைக்கு முள்ள பூதாவமிசத்தார், இலரவேல் வமிசத்தார் யாவரும், தங்கள் தங்கள் திராட்சக்கொடியையும் அத்தி மரத்தையும் சார்ந்து, வாழ்வடைந்துவந்திருந்தார்கள்.

சலோமோனுக்கு நாலாயிரம் இரதக்குதிரை உசலாயங்களும், பன்னிராயிரம் குதிரை வீரருமிருந்தார்கள்.—அந்த அதிகாரிகள் தங்கள் தங்கள் மாதத்தில் சலோமோன் இராசாவுக்கும், இராசாவின் போசனபீடத்தில் வரும் யாவருக்கும், ஒரு குறைவுமின்றி உணவுப்பொருள்களைக் கொடுத்துவந்தார்கள்.—இன்னும் அவர்கள் ஒவ்வொருவரும் உஉ தங்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படி குதிரைகளுக்கும், ஒட்டைகளுக்கும், வாற்கோதுமையையும் வைக்கோலையும், அவைகளிருக்கிற இடத்திற்கொண்டுவருவார்கள்.

(ச.அதி.க.) உ.சாமு.அ.யெ.ச.அதி.உ.க.இ. அதி.உ.உ.எ. (இ)வச.எ. உ.சாமு.அ.யெ. உ.சாமு.யெ.க.எ. க.நா.எ. உ.எ.க. (ச) அதி.இ.யெ. (யெ) எண்.க.உ.ச.க. உ.பா.க.ச. (யெ) உ.பா.க.அ. (உ) ஆதி.உ.உ.யெ. அதி.க.அ. நீதி. யெ.உ.அ. சங்.எ.உ.க.எ. மீகா.ச.ச. (உ) உ.நா.எ.க.உ.ச. சங்.எ.உ.அ. ஆதி.யெ.யெ. யோச.க.ச. சங்.ச.அ.உ.ச. சங்.எ.உ.யெ. (உ) சங்.எ.உ.யெ. க.நா.எ.உ.க. (உ) எரே.உ.க.ச. மீகா.ச.ச. சக.க.யெ. நியா.உ.யெ. (உ) அதி.யெ.உ.க. உ.நா.எ.க.யெ. உ.பா.யெ.யெ. வச.எ. (உ) எஸ்த.அ.யெ. மீகா.க.யெ.

உக தேவன் சலோமோனுக்கு ஞானத்தையும், அதிகபுத்தியையும், கடற்கரை மணல்போலும் கூலி மனவிருத்தியையும் கொடுத்தார்.—கீழ்த்தேசத்தின் சகல சனங்களுடைய ஞானத்திலும், எகிப்தியருடைய ஞானத்திலும், சலோமோனுடைய கூக ஞானங்கதித்தது.—அவன் எஸ்ருதியானு ஏதானிலும், எமான், கல்கோல், தார்தா என்னும் மாகோலின்புத்திரரிலும், மற்றும் எந்தமனிதரிலும் வித்துவானியிருந்தான்: அவன் கீர்த்தி நான்கு திசையிலுமுள்ள சகல சாதியாருக்குள்ளும் பரம்பிற்று.—அவன் மூவாயிரம் நீதிமொழிகளை வசனித்தான்: அவன்செய்த கவிக்கள் ஆயிரத்தை உகது.—விபானோனிலுள்ள ஏரல்விருட்சந்தொடங்கி, சுவரில் முனைக்கும் ஈசோப்புப்பூண்டுவரைக்குமுள்ள தாபரங்களை வருணித்ததுமன்றி, மிருகம், பட்சி, உணர்வன, மச்சம் என்னும் இவைகளை யும் வருணித்தான்.—சலோமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியிலுள்ள சகல இராசாக்களிடத்திலும், சகல சனங்களுக்குள்ளும் இருந்து, பலர் அவனுடைய ஞானத்தைக்கேட்கிறதற்கு வந்தார்கள்.

௫. அதிகாரம்.

க. மரத்துக்காகச் சலோமோன் ஈராயிடத்தில் ஆணனுப்பல்: எ. ஈராம் மரத்தைக்கொடுத்தனுப்பல்: டி. அவ்விருவரும் உடன்படிக்கை செய்த உபகாரம்பண்ணல்: டீக. சலோமோனின் தொழிற்காரரின் தொகைகாட்டல்.

தீறுவின் இராசாவாகிய ஈராம், சலோமோனை அவன்பிதாவுக்குப்பின்பு இராசாபிஷேகம்பண்ணினார்சென்றுகேள்விப்பட்டே, தந்தாசரைஅவனிடத்தில் அனுப்பினான்; ஈராம்தாலீதின் ஆயுள்பரியந்தம் அவனுக்குரண்புரையிருந்தான்.—சலோமோன் ஈராயிடத்தில், என் பிதாவாகிய தாலீதாதம்முடைய சத்துருக்களை யெகோவாதமதுகாலடிப்படுத்தும்வரைக்கும், தமக்குநான்கு திசையிலும் யுத்தங்கள் இருந்தபடியால், அவர்தமது தேவ னுதிய யெகோவாவின் பேரால் ஒருஆலயத்தைக்கட்டக்கூடாமற்போயிற்றென்று உமக்குத்தெரியும்.—இப்பொழுதோன் தேவ னுதிய யெகோவா நான்குதிசையிலும் எனக்கிணைப்பாறுதலைத்தந்தார், எனக்குவிரோதியுயில்லை, இடையூறுயில்லை.—ஆதலால் யெகோவா, என்பிதாவாகியதாலீதைநொக்கி, உனக்குப்பிரதியாக உன்சிங்காசனத்தில்நான்வீற்றிருக்கப்பண்ணும்உன்புத்திரன், என்பேரால் ஒருஆலயத்தைக்கட்டுவான் என்றுசொல்லியபிரகாரம், நான் என் தேவ னுதிய யெகோவாவின்பேரால் ஒருஆலயம் கட்டவேண்டுமென்று கருதியிருக்கிறேன்.—ஆனதினால் என்னியித்தம் அவர்கள் விபானோனுக்குப்போய் ஏரல்மரங்களை வெட்டக் கட்ட

னாயிடும்; சீதோனியரைப்போல மரம்வெட்டவல்லவர் ஒருவரும் எங்களிடத்திலில்லையென்பது உமக்குத்தெரியும்: என்பணிவிடைக்காரர் உம்முடைய பணிவிடைக்காரரோடே இருப்பார்கள்: நீர்நியமிக்கும்பிரகாரம் உம்முடைய பணிவிடைக்காரருக்கும் கூலி நான் தருவேன் என்று சொல்லி ஆணனுப்பினான்.

ஈராம் சலோமோனின் வாக்குகளைக் கேட்டு உட்பொழுது மிகவுஞ் சந்தோஷப்பட்டு, இந்த மகாசனங்களை அரசாளும்படி தாலீதாக்கு ஞானமுள்ள ஒரு புத்திரனைக் கொடுத்தருளிய யெகோவா இன்றைத்தினம் ஸ்தோத்திரிக்கப்படுவாராகவென்றான்.—பின்பு ஈராம் சலோமோனிடத்தில், நீர் எனக்குச்சொல்லியனுப்பினகாரியத்தை நான் கேட்டேன்: ஏரல், தேவதானுமரங்களைத்தந்து, உமது முழுவிருப்பத்தையும் நிறைவேற்றுவேன்.—என் பணிவிடைக்காரர் விபானோனினின்றும் கடற்கரைக்குக்கொண்டுவருவார்கள்: அங்கே நான் அவைகளைத்தெப்பமாகக் கட்டுவித்து, நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல் வழியாயனுப்பி, அங்கே அவைகளை ஒப்புவிப்பேன், நீர் அவைகளை ஒப்புக்கொள்வீர்: நீர் என் குடும்பத்துக்கு உணவுப்பொருளைத்தந்து, என் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளுவீரென்று சொல்லி, ஆணனுப்பினான்.

இவ்விதமாய் ஈராம் சலோமோனுடைய விருப்பத்தின்படி, ஏரல் தேவதானுமரங்களைச் சலோமோனுக்குக்கொடுத்தான்.—சலோமோன் ஈராம் யெகோவாவுக்கு ஆகாரத்துக்காக இருபதினாயிரம் கோர் கோதுமையையும், இருபதுகோர் சுத்த எண்ணெயையும் கொடுத்தான்: இந்தப்பிரகாரம் வருஷத்துக்கு வருஷம் சலோமோன் ஈராமுக்குக் கொடுத்துவந்தான்.—யெகோவா தாம் யெசெய்த வாக்குத்தத்தத்தின்படி சலோமோனுக்கு ஞானத்தைக்கொடுத்தார்: ஈராமும் சலோமோனும் சமாதானமாய் இருவரும் ஒரு உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்.

சலோமோன் இராசா, இலரவேலரெல்லாரி யெகோவா அமஞ்சியாங்களைப் பிரித்தெடுத்தான்; அந்த அமஞ்சியான்கள் முப்பதினாயிரம்பேர்.—அவர் யெகோமாதமொன்றுக்குப்பதினாயிரம்பேராக, மாற்றி மாற்றி விபானோனுக்கு அனுப்பிவந்தான்: அவர்கள் ஒருமாதம் விபானோனிலும், இரண்டுமாதம் வீட்டிலும் இருப்பார்கள்: அதொன்றிராம் அந்த அமஞ்சியான்களுக்குத் தலைவனாயிருந்தான்.—சலோமோனிடத்தில் சுகைகொண்டுபொகிறவர்கள் எழுபதினாயிரம் பேர், மலைகளில் வெட்டுகிறவர்கள் எண்பதினாயிரம் பேர்:—இவர்களேயன் யெகோவா, வேலையைச்செய்யும் சனங்களுக்கு மேலாக ஏற்படுத்தப்பட்ட சலோமோனுடைய பிரதான

(உக) அதிக.௩.௨. (கூ) ஆதி.௨.௫.க. (கூக) அதிக.௩.௨. க.நாளா.௩.௫.௩. சங்.அக. சங்.அ.அ. (கூஉ) நீதி.க.க. பிர. ௩.௨. உன்.க.க. (கூச) அதி.௩.க. உ.நாளா.௩.௨.௩.—(௫. அதி. க.) வச.ய.ய.அ. உ.நாளா.௨.௩ உ.சாமு.௫.௩. க.நாளா.௩.௨.க. ஆமோ.க.க. (உ) உ.நாளா.௨.௩. (க) க.நாளா.௨.௨.அ. (ச) அதி.ச.௨.ச. க.நாளா.௨.௨.க. (௫) உ.நாளா.௨.ச. உ.சாமு.௭.௩. க.நாளா.௩.௨.௨. (சு) உ.நாளா.௨.அ.ய. (க) உ.நாளா.௨.ய.௩. எஸ்ரு.௩.௭. (யக) உ.நாளா.௨.ய. (யஉ) அதி.௩.௨.௨. (யச) அதி.ச.க. (ய௫) அதி.௩.௨.௨. உ.நாளா.௨.ய.௭.ய.அ.

வேலைக்காரர் மூவாயிரத்துமுந்நாறுபேருமிருந்த
யளதாரர்கள்.—இராசாவின் கட்டளைப்படி வெட்
டப்பட்டகற்களால் ஆலயத்துக்கு அஸ்திவாரம்
போடுவதற்கு, விஸேயேறப்பெற்ற பெரியகற்க
யினைக்கொண்டெவந்தாரர்கள்.—சலோமோனின் சிற
பர்களும், ஈராயின்சிற்பர்களும், கிப்பீயரும் அ
வைகளை வெட்டினார்கள்: ஆலயங்கட்டும்படி
அவர்கள் மரங்களையும்கற்களையும்ஆயத்தப்படுத்தி
னார்கள்.

கா. அதிகாரம்.

க. ஆலயத்தைக் கட்டத்தொடங்கல். ௧௧. அதைக்
குறித்துத் தேவன் வாக்குத்தத்தம் செய்தல்: ௧௨.
ஆலயத்தின் அரபிய முத்தலயவைகளைக்கு
றித்தல்: ௨௩. கெருபிகளைக்குறித்தல்: ௩௧. கத
வைக்குறித்தல்: ௩௬. பிராகாரத்தையும் ஆலயங்
கட்டும் சமயத்தையுங் குறித்தல்.

இலரவேல் சந்தியார் எகிப்தினின்றும் புறப்
பட்டு நாணூற்றெண்பதாம்வருஷத்திலும், சலோ
மோன் இலரவேலரை அரசாண்டநான்காம்வரு
ஷத்திலும், இரண்டாம்மாதமாகிய சீபமாதத்தில்
யெகோவாவுக்கு ஆலயங்கட்டத்தொடங்கி
னான்.—சலோமோன் இராசா யெகோவாவுக்
குக்கட்டின ஆலயத்தின் நீளம் அறுபது முழம்,
அகலம் இருபதுமுழம், உயரம் முப்பதுமுழம்.—
ஆலயமாகியவீட்டுத்தலைவாசலின்மண்டபத்தின்
நீளம், ஆலயத்தின் அகலம்போலஇருபதுமுழம்;
அதின் அகலம் ஆலயத்துக்கு முற்புறத்தில் பத்
துமுழம்.—அவன் ஆலயத்துக்கு உள்ளேவிசால
மும்புறம்பே ஒடுக்கமுமானபலகணிகளைச்செய்
வித்தான்.—ஆலயத்தின்சுற்றுச்சுவரோடிசைய அ
றைகளைக்கட்டினான்; ஆலயத்தையும், தேவவாக்கி
யஸ்தானத்தையுஞ்சுற்றி காண்குறியையிலுமுள்ள
ஆலயத்தின் சுவரோடிசைச்சுற்றிலும் அறை
களைக்கட்டினான்.—கீழ் அறையின் அகலம் ஐந்
துமுழம், ௩௫ அறையின் அகலம் ஆறுமுழம்,
மேல் அறையின்அகலம்எழுமுழம்: உத்திரங்கள்
ஆலயத்தின் சுவர்களிலே தங்காதபடி, ஆலயத்
துக்குப்புறம்பேவரவர ஒடுக்கமானஉதைகால்க
ளைக் கட்டினான்.—ஆலயங் கட்டப்படுகையில்
முன்பொளிந்துகொண்டெவந்தகல்லுக்களால்கட்
டப்பட்டது: அதினால்ஆலயங்கட்டப்படும்பொ
ழுதுசுத்தியல், வாச்சிமுதலியஎந்தஇருப்பாயுதங்
களின்சுத்தமும் அதிற்சேக்கப்பட்டவில்லை.—௩௫
அறையின்வாசல் ஆலயத்தின்வலப்புறத்திலிருந்
தது: சுழற்படிகளினால்௩௫ அறைக்கும், அதி
னின்றமேலறைக்கும்ஏறுவார்கள்.—இவ்வீதமாய்
ஆலயத்தைக்கட்டிமுடித்து, ஏரஸ்மரத்தாற்செய்த
உத்திரங்களினாலும், பலகைகளினாலும் மச்சப்
பரவினான்.—ஆலயத்தைச்சுற்றி எங்கும் ஐவைந்
துமுழ உயரமுள்ள அறைகளைக்கட்டினான்: அ

வைகள் வீட்டின்மேல் இடப்பட்ட ஏரஸ்மரத்
தின் உத்திரங்களிலே தங்கியிருந்தன.
பின்பு இந்த ஆலயத்தைக்கட்டினார், நீ என் லெ
விதிகளினப்படிநடந்து, என் கற்பனைகளை நிறை
வேற்றி, என்சகலகட்டளைகளையுங்காத்து கடப்
பாயாகில்; நான் உன்பிராவாகிய தாவித்துக்குச்
சொன்ன என்வாக்கை உன்னிடத்தில்கித்தியாக்
ருவேன்.—நான் என்சனங்கனாகிய இலரவேல் ௧௨
ரைக்கைவிடாமல், இலரவேல்சந்தியாருக்குள்
ளேவாசம்பண்ணுவேனென்று,—யெகோவா ௧௧
வின்வாக்குச் சலோமோனுக்குக்கிடைத்தது.—
சலோமோன் ஆலயத்தைக்கட்டி முடித்தான்.— ௧௨
ஆலயச்சுவர்களின் உட்புறத்தை நிலத்தொடல்யு
கிம்ச்சுவரைக்கும் ஏரஸ்மரப்பலகைகளால்மூடி,
இப்படி உட்புறத்தைமாலேலையாக்கி, ஆலயத்
தின் நிலத்தைத் தேவதாருப்பலகைகளால் மூடி
னான்.—அவன்ஆலயத்திற்குள்ளே நிலத்தையுஞ் ௧௧
சுவரையும்இருபதுமுழமளவுக்கு ஏரஸ்மரப்பல
கைகளால்மூடினான்: தேவவாக்கியஸ்தானமாகி
ய மிகவும் பரிசுத்தஸ்தானத்திற்காக இப்படிச்
செய்தான்.—அதற்குமுன்னுள்ளவீடாகிய ஆலயத் ௧௨
தின் நீளம் நாற்பதுமுழம்.—ஆலயத்துக்கு உட் ௨௩
பட்ட ஏரஸ்மரங்களில் குமிழ்களும் மலர்களும்
வகுக்கப்பட்டன: சகலமும் ஏரஸ்மரம்; கல்சற்
றுங்காணப்படவில்லை.—யெகோவா வின் ௨ ௧௧
டன்படிக்கையின்பெட்டிவைக்கிறதற்கு, ஆல
யத்துக்குள்ளே தேவவாக்கியஸ்தானத்தைச்செய்
தான்.—அந்தத்தேவவாக்கியஸ்தானத்தின் முற்பு ௨௪
றத்தின்நீளம் இருபதுமுழம், அகலம் இருபதுமு
ழம், உயரம்இருபதுமுழம்: அதைப்பசும்பொற்
றகட்டால் மூடி, ஏரஸ்மரத்தினுள்செய்த வேதி
கையையும் அப்படியேமூடினான்.—சலோமோன் ௨௧
ஆலயத்தின் உட்புறத்தைப் பசும்பொற்றகட்டால்
மூடி, தேவவாக்கியஸ்தானத்துக்குமுன்பொற்
சுக்கிலிகளையீட்டு மறைப்புச்செய்தான்; அதை
யும்பசும்பொற்றகட்டால் மூடினான்.—இப்படி ௨௨
ஆலயமுமுமுதையுங்கட்டி முடிக்கும்வரைக்கும்
ஆலயமுமுமுதையும் பசும்பொற்றகட்டால் மூ
டி, தேவவாக்கியஸ்தானத்தின் சமீபத்திலுள்ள
வேதிகையையும் பொற்றகட்டால்மூடினான்.
தேவவாக்கியஸ்தானத்துக்குள்ளே சீத மரத்தி ௨௧
னால் பந்துமுழ உயரமுள்ள இரண்டு கெருபிக
ளைச்செய்தான்.—கெருபியின் ஒரு சிறகு ஐந்து ௨௪
முழம், மற்றச்சிறகு ஐந்துமுழம்: ஒருசிறகின்சு
னிடொடங்கி மற்றச்சிறகின்சுனாவிவரைக்கும்பத்
துமுழம்.—மற்றக்கெருபியும் பந்துமுழம்: இரண் ௨௫
டுகெருபிகளும் ஒரு அளவும் ஒருபருமையுமாயி
ருந்தன.—ஒருகெருபியின் உயரம் பந்துமுழம், ௨௬
மற்றக்கெருபியும் அப்படியே.—அந்தக்கெருபி ௨௬
களை அந்தரங்க ஆலயத்துக்குள்ளேவைத்தான்: ௧

(௧௧)க.நாளா.௨௨.௨ (௧௨)எசேக்.௨௭.௧.—(க.அதி.க.) ௨.நாளா.௩.௧,௨. அப்.எ.௪௭.(௨)எசேக்.௪௧.(௪)எசேக்.
௪௩.௧௧. (௫) எசேக்.௪௧.௧. வச.௩௧,௩௨,௩௩,௩௪. (௭) உபா.௨௭.௫.௧.அதி.௫.௧௧. (௧)வச.௩௪.௧௧.(௩)அதி.
௨.௪. (௩)உசாமு.௭.௩௧.௧.நாளா.௨௨.௩.(௩)யாத்.௨௫.௧. லேவி.௨௧.௩. உகொரி.௧.௩.௧.வெளி.௨௧.௧.உபா.
௩.௧. (௩) வச.௧௧. (௩) வச.௩௧. (௩) யாத்.௨௧.௩. லேவி.௩.௨. அதி.௧.௧. ௨.நாளா.௩.௧. எசேக்.௪௫.
௩. எபி.௩.௧. (௨௨) யாத்.௩.௧. (௨௩) யாத்.௩.௭. (௨௭) யாத்.௨௫.௨. ௨.நாளா.௫.௧.

குருகுருபியின் சிறகொன்று ஒருசுவரையும், மற்றக் குருபியின் சிறகொன்று மற்றச்சுவரையுந்தொடத்தக்கதாக, அந்தக் குருபிகள்தங்கள் சிறகுளை விரித்துக்கொண்டிருந்தன; அவைகளின் மற்றச்சிறகுகள் ஆலயத்தின் மத்தியில் சந்தித்தி உருந்தன.—குருபிகளையும் பொற்றகட்டால் மூடி உக னான்.—ஆலயத்தின்கன்றுச்சுவர்களெங்கும் உள்ளும் புறம்பும் குருபிருபங்களையும், பேரிந்துக ளையும், மலர்களையும் வகுத்தான்.—உள்ளும் புறம்பும் ஆலயத்தின் தளவரிசையைப் பொற்றகட்டால் மூடினான்.

௩௧ தேவவாக்கிய ஸ்தானத்தின் வாசலுக்குச்சேதமரத்தினால் கதவுகளைச் செய்தான்: மேற்சட்டமும் நிலைகளும் சுவரின் ஐந்திலொருபங்கின் உயரம்.—

௩௨ இரண்டுகதவுகளும் சேதமரத்தினால் செய்யப்பட்டன; அவைகளின்மேல் குருபிகளையும், பேரிந்துகளையும், மலர்களையும் வகுத்து, அந்தமலர்களைப் பொற்றகட்டால் மூடி, குருபிகளையும், பேரிந்துகளையும் கூடப்பொற்றகட்டால் மூடினான்.—ஆலயத்தின்கதவுக்கும் சேதமரத்தினால் நிலைகள் செய்தான், அவைகள் சுவரின் காங்கிலொருபங்கு உயரம்.—இரண்டுகதவுகளும் தேவதாரமரத்தினால் செய்யப்பட்டன: ஒருகதவுக்கு இரண்டுமடிப்புச்சிறகுகளும், மற்றக்கதவுக்கும் அப்படியே இரண்டுமடிப்புச்சிறகுகளையிருந்தன.—அவைகளின் மேல் குருபிகளையும், பேரிந்துகளையும், மலர்களையும் வகுத்து, சித்திரத்தொழிவுக்கிசைய அவைகளைப் பொற்றகட்டால் மூடினான்.

௩௩ உட்பிராகாரத்தை மூன்றுவரிசைபொளிந்தகற்களினாலும், ஒருவரிசை வரஸ் உத்திரங்களினாலும் கட்டினான்.—நான்காம் வகுஷம் சீப்மாதத்திலே யெ கோவாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது.—பதிலொராம் வகுஷம் பூவென்னும் எட்டாம்மாதத்தில், ஆலயமுழுவுதும் நியமிக்கப்பட்ட சாயலின்படி நிறைவேற்றிற்று. ஏழு வகுஷத்தில் அதைக்கட்டி முடித்தான்.

௩௪ உட்பிராகாரத்தை மூன்றுவரிசைபொளிந்தகற்களினாலும், ஒருவரிசை வரஸ் உத்திரங்களினாலும் கட்டினான்.—நான்காம் வகுஷம் சீப்மாதத்திலே யெ கோவாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது.—பதிலொராம் வகுஷம் பூவென்னும் எட்டாம்மாதத்தில், ஆலயமுழுவுதும் நியமிக்கப்பட்ட சாயலின்படி நிறைவேற்றிற்று. ஏழு வகுஷத்தில் அதைக்கட்டி முடித்தான்.

௩௫ உட்பிராகாரத்தை மூன்றுவரிசைபொளிந்தகற்களினாலும், ஒருவரிசை வரஸ் உத்திரங்களினாலும் கட்டினான்.—நான்காம் வகுஷம் சீப்மாதத்திலே யெ கோவாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது.—பதிலொராம் வகுஷம் பூவென்னும் எட்டாம்மாதத்தில், ஆலயமுழுவுதும் நியமிக்கப்பட்ட சாயலின்படி நிறைவேற்றிற்று. ஏழு வகுஷத்தில் அதைக்கட்டி முடித்தான்.

௩௬ உட்பிராகாரத்தை மூன்றுவரிசைபொளிந்தகற்களினாலும், ஒருவரிசை வரஸ் உத்திரங்களினாலும் கட்டினான்.—நான்காம் வகுஷம் சீப்மாதத்திலே யெ கோவாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது.—பதிலொராம் வகுஷம் பூவென்னும் எட்டாம்மாதத்தில், ஆலயமுழுவுதும் நியமிக்கப்பட்ட சாயலின்படி நிறைவேற்றிற்று. ஏழு வகுஷத்தில் அதைக்கட்டி முடித்தான்.

௩௭ உட்பிராகாரத்தை மூன்றுவரிசைபொளிந்தகற்களினாலும், ஒருவரிசை வரஸ் உத்திரங்களினாலும் கட்டினான்.—நான்காம் வகுஷம் சீப்மாதத்திலே யெ கோவாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது.—பதிலொராம் வகுஷம் பூவென்னும் எட்டாம்மாதத்தில், ஆலயமுழுவுதும் நியமிக்கப்பட்ட சாயலின்படி நிறைவேற்றிற்று. ஏழு வகுஷத்தில் அதைக்கட்டி முடித்தான்.

௩௮ உட்பிராகாரத்தை மூன்றுவரிசைபொளிந்தகற்களினாலும், ஒருவரிசை வரஸ் உத்திரங்களினாலும் கட்டினான்.—நான்காம் வகுஷம் சீப்மாதத்திலே யெ கோவாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது.—பதிலொராம் வகுஷம் பூவென்னும் எட்டாம்மாதத்தில், ஆலயமுழுவுதும் நியமிக்கப்பட்ட சாயலின்படி நிறைவேற்றிற்று. ஏழு வகுஷத்தில் அதைக்கட்டி முடித்தான்.

எ. அதிகாரம்.

௧. சலோமோன் அரமனையைக் கட்டுவித்தல்: ௨. விபானேன்வனத்திலுள்ள வீட்டையும் அவன் ஸ்திரியின் வீட்டையும் கட்டுவித்தல்: ௩. ஊராமவரல்: ௪. இரண்டு தூண்களைச் செய்தல்: ௫. பித்தளைச் சமுத்திரத்தைவார்த்தல்: ௬. அதின் பாதுகாளைக்குறித்தல்: ௭. ஸநானபாத்திரங்களைக்குறித்தல்: ௮. மற்றும் பாத்திரங்களைச் செய்தல்.

சலோமோன் தன்சயலீட்டைக்கட்டி, பதின்மூன்றுவகுஷத்தில் வீட்டையெல்லாம் முடித்தான்.

௨ பின்னும் விபானேன்வனத்திலும் காணவரிசை வரஸ் தூண்களை நிறுத்தி, அந்தத் தூண்களின்மேல் வரஸ் உத்திரங்களிட்டு, தூறு முழுகீழமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பது முழ உயரமுங் கொண்ட ஒருவீடுகட்டினான்.—நிறை ஒன்றுக்

குப் பதினைந்து தூண்களாக, கூடிய நாற்பத்தைந்து தூண்களின்மேலுள்ள உத்திரங்களின்மேல், வரஸ் மரங்கள் பரவப்பட்டன.—மூன்றுவரிசை பலகணிகளிருந்தன; மூன்றுவரிசைகளிலும் பலகணிகள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தன.—பலகணியின் வாசல்களும் நிலைகளும் சதாரமாயிருந்தன, மூன்றுவரிசையிலும் பலகணிகள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தன.—ஐம்பதுமுழுகீழமும், முப்பதுமுழ அகலமுங்கொண்ட வாசற்றுண்மண்டபங்கட்டினான்: அந்தமண்டபத்தின்தூண்களும் உத்திரங்களும், வீட்டின் தூண்களும் உத்திரங்களும் எதிராயிருந்தன.—தானது குந்துநியாயந்தீர்ப்பதற்கு நியாயாசனம் வைக்கும்படி ஒருநியாயமண்டபத்தைக்கட்டினான்: தரைவரல் ஒருபக்கத்தொடங்கி மறுபக்கமுவரைக்கும், ஏல்பலகைகளைப்பரப்பினான்.—அவன் வாசம்பின்னும் அவன் வீட்டிலே மண்டபத்துக்குட்புறத்தில் அதின்படி செய்யப்பட்ட வேறொரு பிராகாரமிருந்தது. சலோமோன் தான் விவாகம்பண்ணினபார்வோனின் புத்திரியினியமித்தம இன்னும் ஒருமண்டபங்கட்டினான்.—இவைகளை எல்லாம் உள்ளும் புறம்பும் அஸ்திபாரமுதல் மேற்புறம் வரைக்கும் வானால் அரிந்து, அவளின்படி வெட்டப்பட்ட விசையேறப்பெற்ற கற்களாயிருந்தன; வெளியிலே பெரும் பிராகாரம் வரைக்கும் அப்படியேயிருந்தன.—அத்திபாரம் பத்துமுழக்கற்களும், எட்டுமுழக்கற்க்களாகிய விசையேறப்பெற்ற பெரிய கற்களால் போடப்பட்டது.—மேற்புறத்தில் அவளின்படி வெட்டின விசையேறப்பெற்ற கற்களும், வரஸ் மரங்களும் இருந்தன.—பெரிய உயிராகாரத்தின் சுற்றிலும் மூன்று வரிசை வெட்டுக்கற்களும், ஒருவரிசை வரஸ் மர உத்திரங்களும் இடப்பட்டன; யெ கோவாவின் ஆலயத்தின் உட்பிராகாரத்துக்கும், வீட்டின் மண்டபத்துக்கும் இப்படியே செய்யப்பட்டன.

பின்பு சலோமோன் இராசா ஆளனுப்பி, தீறு விவிலிருந்து ஊராமம் அழைப்பித்தான்.—இவன் கப்பல்கோத்திரத்தானாகிய ஒருவிதவையின்புத்திரன், இவன் பிதா, தீறு நகரத்தானாகிய ஒருகன்னன், இவன் விவேகமும் புத்தியுமுடையவனாகிச்சகல பித்தளைவேலைகளிலும் நிபுணனாயிருந்தான்: இவன் சலோமோன் இராசாவிடத்தில் வந்து, அவன் வேலைகள் எல்லாவற்றையுஞ்செய்தான்.—இவன் இரண்டு பித்தளைத்தூண்களை உண்டாக்கினான், ஒவ்வொரு தூணின் உயரம்பதினெட்டுமுழம்: அவைகளின் சுகுறளவு பன்னிரண்டுமுழம்.—தூண்களின் மேலிடத்தக்கதாக இவன் பித்தளையினால் இரண்டும்குப்பங்களை வார்த்தான்: ஒரு கும்பத்தினுயரம் ஐந்துமுழம், மற்ற கும்பத்தினுயரம் ஐந்துமுழம்.—தூண்களின்மேலுள்ள கும்பங்களுக்கு வலிபோன்ற பின்னல்களும், சங்கிலிமாலைகளும் இருந்தன.—ஒரு கும்பத்துக்கு ஏழும், மற்ற கும்பத்துக்கு

(௨௪) எசே. ௬. ௩. (௩௭) வ.க. (௩௮) வ.க.—(எ. அதி. ௧.) அதி. ௧. ௩. உ.நானா. ௮. ௧. (௮) அதி. ௩. ௧. உ.நானா. ௮. ௩. (௧௦) யோவா. ௩. ௧. ௮. ௩. ௩. (௧௧) உ.நானா. ௪. ௩. (௧௨) உ.நானா. ௨. ௩. உ.நானா. ௪. ௩. யாத். ௩. ௩. (௧௩) உ.இரா. ௨. ௧. ௩. உ.நானா. ௩. ௩. எரே. ௩. ௧. ௩.

துக்கு ஏழுமாயிருந்தன; தூண்களின்மேலுள்ள
 கும்பங்களைமுடும்படி, கும்பம் ஒன்றில் பின்ன
 வின்றமேற்சுற்றிலே இரண்டுவிரிசை மாதானம்
 பழங்களைச்செப்பனிட்டான்: மற்றக்கும்பத்துக்
 ௧௬ கும் அப்படியேசெய்தான்.—மண்டபத்திலிருக்
 கிற தூண்களின்மேலுள்ள கும்பங்கள் நாலுமு
 மும்வரைக்கும் ஆடிஷன்புஷ்பம்போலச் செய்
 ௨௧ யப்பட்டன.—இரண்டு தூண்களின்மேலுள்ள
 கும்பங்களில்செய்யப்பட்டபின்னலுக்கு அரு
 தேயிருந்தபொலிவான இடத்தில் மாதானம்பழங்
 களிருந்தன: விரிசைவிரிசையாக ஒவ்வொருகும்
 பங்களிலும்இருநூறுமாதானம்பழங்களிருந்தன.—
 ௨௨ அந்தத்தூண்களை ஆலயத்தின்வாசல் மண்டபத்
 தில்நிறுத்தினான்: அவன்வலப்புறத்தில்நிறுத்தின
 தூணுக்குயாசினென்றும், இடப்புறத்தில்நிறுத்தின
 தூணுக்குப்போவசென்றும்பெயரிட்டான்.—
 ௨௩ அந்தத்தூண்களின்மேலே ஆடிஷன்புஷ்பவேலை
 செய்யப்பட்டது: இவ்விதமாய்த் தூண்வேலை நி
 றைவேறிற்று.
 ௨௪ ஒருவிளிம்பு தொடங்கி மற்றவிளிம்புவரைக்
 கும், பத்துமுழங்கொண்டகோளவடிவான ஒரு
 கடல்தொட்டியைவார்ப்பித்தான்: அதின்உயரம்
 ஐந்துமுழம், அதின் சுற்றளவுமுப்பது முழம்.—
 ௨௫ அந்தக்கடல்தொட்டியைச் சுற்றி விளிம்புக்குக்
 கீழே, முழுமொன்றுக்குப்பத்துப்பத்தாகக் குமிழ்
 களிருந்தன: அது வார்த்தப்பட்டபொழுது இ
 ரண்டுவிரிசைகுமிழ்களாய்வார்த்தப்பட்டன.—
 ௨௬ அதுபன்னிரண்டு எருதுகளின் மேல்நின்றது, அ
 வைகளில்மூன்றுவடக்கையும், மூன்றுமேற்கை
 யும், மூன்று தெற்கையும், மூன்று கிழக்கையும்
 நோக்கிக்கொண்டிருந்தன: அந்தக்கடல் தொட்
 டி அவைகளின்மேல்தங்கிற்று, அவைகளின் பிற்
 ௨௭ பக்கம்எல்லாம் உட்புறமாயிருந்தது.—அதின்க
 ணம்நாலுவிற்றக்கடல், அதின்விளிம்பு பாணபாத்
 திரம்போல் ஆடிஷன்புஷ்ப விசுத்திரங்களினூற்
 சிங்காரிக்கப்பட்டது: அது இரண்டாயிரம்பாத்
 அளவுகொள்ளும்.
 ௨௮ ஒவ்வொன்று நான்குமுழநீளமும், நான்குமு
 ழ அகலமும், மூன்றுமுழ உயரமும் கொண்ட
 தாக, பித்தனையினூற் பத்துப்பீடங்களைச் செய்
 ௨௯ தான்.—அந்தப்பீடங்களுக்கு இடைவெளிகளி
 ருந்தன: அந்த இடைவெளிகள் சட்டங்களுக்கு
 ௩௦ கடுவிலியிருந்தன.—சட்டங்களுக்கு கடுவிலி
 யிருக்கிற திரிணைகளில் சிங்கங்களும், எருதுக
 ளும், கெருபிகளையிருந்தன: ஆதாரங்களின்மே
 லாக ஒரு திரிணையும், சிங்கங்களுக்கும் எருதுக
 ளுக்கும் கீழாக, சில சித்திரங்களும் செய்யப்
 ௩௧ பட்டிருந்தன.—ஒவ்வொரு பீடத்துக்கு நாலு
 பித்தனைச்சில்லுக்களும், பித்தனைத்தகடுகளையிருந்
 தன: அதின் நாலுமூலைகளுக்கும் ஆதாரங்களி
 ருந்தன: ஸ்கானபாத்திரத்தின்கீழ் சித்திரங்களு
 டனே வார்த்தப்பட்ட ஆதாரங்களிருந்தன.—

திரிணைக்குள்ளான அதின்வாய்மேலாக ஒரு மு ௬௧
 மும்: திரிணையின்வேலைபோலச்செய்யப்பட்ட
 வட்டமான அதின்வாய் ஒன்றைமுழும், அதின்
 வாயிலேசெத்திரவேலைகளுமுண்டு; அதின்இடை
 வெளிகள் வட்டமாயிராமல் சதுரமாயிருந்தன.—
 இடைவெளிகளின் கீழ் நாலுசில்லுகளிருந்தன; ௬௨
 அந்தச்சில்லுகளின் அச்சுகள் பீடத்திற்கு பித்திரி
 ருந்தன: ஒவ்வொருசில்லின் உயரம்ஒன்றைமு
 ழம்.—அந்தச்சில்லுகளின்வேலை இராதச்சில்லுக ௬௩
 ளின் வேலைபோலிருந்தது: அவைகளின் அச்சு
 களும், வட்டக்குத்திகளும், சக்கரக்கட்டைக
 ளும், சிலக்கம்புக்களும் எல்லாம் வார்ப்பாயிருந்த
 ௬௪ ன.—ஒவ்வொருபீடத்தின் நாலுமூலைகளிலும் நாலு
 ஆதாரங்களிருந்தன: அந்தஆதாரங்கள் பீடத்
 தோடிசைந்திருந்தன.—பீடத்தின் மேற்புறத்தில் ௬௫
 அரை முழ உயரமுள்ள ஒருவட்டமாயிருந்தது: பீ
 டத்தின்மேற்புறத்திலுள்ளதிரிணைகளும், விளிம்பு
 களும் அதனோடிசைந்திருந்தன.—அவைகளின்நி ௬௬
 ரிணைகளிலும்அவைகளின்இடைவெளிகளிலும்
 கெருபிகளையும், சிங்கங்களையும், பேரிந்துகளையு
 ம், அவற்றின்ருபத்துக்கேற்க வகுத்தான்; சுற்றிலு
 ம்விசுத்திரங்களிருந்தன.—பத்துப் பீடங்களையும் ௬௭
 இவ்விதமாகச்செய்தான்; அவையெல்லாம்ஒருவா
 ர்ப்பும், ஒருஅளவும், ஒருபருமையுமாயிருந்தன.
 பின்பு பித்தனையினூற் பத்து ஸ்கானபாத்திரம் ௬௮
 களைச்செய்தான்: ஒவ்வொரு ஸ்கானபாத்திரம்
 நான்குபுறபாத் கொள்ளும்: ஒவ்வொருஸ்கானபாத்
 திரமும் நான்குமுழம்: பத்துப் பீடங்களிலும்
 ஒவ்வொன்றின்மேல் ஒவ்வொரு ஸ்கானபாத்திர
 மிருந்தது.—ஐந்துபீடங்களை ஆலயத்தின் வலப் ௬௯
 புறத்திலும், ஐந்துபீடங்களை ஆலயத்தின் இடப்
 புறத்திலும் வைத்தான்: கடல்தொட்டியைக் கி
 ழக்குத்திசையில் ஆலயத்தின் வலப்புறத்திலே,
 தெற்குக்குநேரே ஸ்தாபித்தான்.
 ஊராம் ஸ்கானபாத்திரங்களையும், கரண்டிகளை ௭௦
 யும், கலங்கையுஞ்செய்தான். இவ்விதமாய் ஊ
 ராம் யெகோவாவின் ஆலயத்துக்காகச்சலோ
 மோன் இராசாவினியித்தம் தான்செய்த எல்
 லாவேலையைமும் முடித்தான்.—அந்த இரண்டு ௭௧
 தூண்களும், அந்தஇரண்டு தூண்களின்மேலுள்ள
 கோளவடிவாகிய இரண்டுகும்பங்களும், தூண்
 களின்மேலுள்ள கோளவடிவாகிய அந்த இரண்
 டுகும்பங்களையும் மூடும்வீழ்பின்னல்களிரண்
 ௭௨ டும்,—தூண்களின்மேலுள்ள கோளவடிவாகிய ௭௩
 அந்த இரண்டு கும்பங்களையும் மூடும் வலைப்
 பின்னல் ஒவ்வொன்றுக்கு இவ்விரண்டுவிரிசை
 மாதானம்பழமாக, இரண்டுவலைப்பின்னல்களுக்கு
 ௭௪ கும் நானூறுமாதானம்பழங்களும்,—பத்துப்பீட ௭௫
 களும், பீடங்களின்மேலுள்ள பத்துஸ்கான பாத்
 திரங்களும்,—ஒரு கடல்தொட்டியும், அக்கடல் ௭௬
 தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டு எருதுக
 ளும்,—கடாரங்களும், கரண்டிகளும், கலங்க ௭௭

(௨௦) ௨.நானா.௬.௧௨. (௨௧) ௨.நானா.௬.௧௩. (௨௨) ௨.நானா.௬.௧௪. (௨௩) ௨.நானா.௬.௧௫. (௨௪) ௨.நானா.௬.௧௬. (௨௫) ௨.நானா.௬.௧௭. (௨௬) ௨.நானா.௬.௧௮. (௨௭) ௨.நானா.௬.௧௯. (௨௮) ௨.நானா.௬.௨௦. (௨௯) ௨.நானா.௬.௨௧. (௩௦) ௨.நானா.௬.௨௨.

ளும், யெகோவாவின் ஆலயத்துக்காகச் சலோமோனியித்தம் ஊராம்செய்த இர்தச் சகலபாத்திரங்களும், தலக்கமான பித்தனையிறுத்தெய்யப்புகபட்டன.—இராசா யோர்நானுக்குத்த சம்பூரீயிலே சக்கோத்துக்கும் சார்நானுக்கும் இடையிலுள்ள களிமண்தரையில், இவைகளைவார்ப்பித்தபுள்தான்.—பாத்திரங்களையாவும் மிருதியாயிருந்தபடியினால், சலோமோன் அவைகளை நிறுத்துப் பார்க்கவில்லை: பித்தனை இவ்வளவென்று ஆராயப்புகப்பட்டதில்லை.—சலோமோன் பொன்வேதிகையும், சமுக்கத்தப்பம் வைக்கும் பொற்பீடமும்,—சுகபசும்பொற் செடிவிளக்கும், தேவவாக்கியஸ்தானத்தின் முன்பாக வலப்புறத்திலேந்தும், இடப்புறத்திலேந்துமாக, புஷ்பங்களையும் அலகுகளையுமுடைய விளக்குத்தண்டுகளும், பொற்கருவிகளிலும், —பாத்திரங்களும், திரிவெட்டிகளும், கிண்ணங்களும், கரண்டிகளும், பசும்பொற் கலசங்களும், உள்வீடாகிய மிகவும்பரிசுத்த ஸ்தானத்தின் கதவுகளுக்கும், வீடாகிய ஆலயத்தின் கதவுகளுக்கும், பொற்பிணையல்களுமாகிய, யெகோவாவின் ஆலயத்துக்கேற்ற, சகல பாத்திரங்களையுஞ் செய்தான்.—இவ்வீதமாய் யெகோவாவின் ஆலயத்துக்காகச் சலோமோன் இராசாசெய்த கிரியையெல்லாம் கிறைவேற்றிற்று. சலோமோன், தன்பிதாவாகிய தாவீது நிவேதித்த வெள்ளியையும், பொன்னையும், பாத்திரங்களையும் கொண்டுவந்து, யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷங்களுடன்சேர்த்துவைத்தான்.

அ. அதிகாரம்.

க. ஆலயப்பிரகிஷ்டையின் உற்சவம்: ௨௨. சலோமோன் ஆசீர்வாதஞ்சொல்லல்: ௨௨. சலோமோன் பிரார்த்தனைசெய்தல்: ௨௨. ஸ்தோத்திரபலிகளையிடல்.
பின்பு யெகோவாவுடைய உடன்படிக்கையின் பெட்டியைச் சீயோன் என்னுந் தாவீதின் நகரத்தினின்றுகொண்டுவரும்படி, யெருஷலேமிலே சலோமோன் இராசா, இஸரவேலின்முதியோரையும், இஸரவேல்சந்ததியாரின் பிரதானபிதாக்களாகிய கோத்திரத்தலைவர்களையும், தன்னிடத்தில் கூட்டிவரச்செய்தான்.—இஸரவேலின் சமஸ்தசனங்களும், ஏதானீம் என்னும் ஏழாம்மாத்தது உற்சவத்தில் சலோமோன் இராசாவிடத்தில் ஏகமாய்க்கூட்டினார்கள்.—இஸரவேலின்முதியோரையாவரும் வந்தபொழுது, ஆசாரியர்கள் பெட்டியை எடுத்தார்கள்.—ஆசாரியர்களும் வேலியரும் யெகோவாவின் பெட்டியையும், சபையினு

வாசத்தையும், ஆவாசத்திலுள்ள பரிசுத்தபாத்திரங்களனைத்தையும் சுமந்துகொண்டுவந்தார்கள்.—சலோமோன் இராசாவும், அவனிடத்தில் கூட்டிவந்த இஸரவேலின் சமஸ்தசபையாரும், மிருதிப்பறிச்சொல்லுக்குநடவைக்கும் அடங்காத ஆமொடுகளையும் பலியிட்டார்கள்.—ஆசாரியர்கள் ஆலயத்தின் தேவவாக்கியஸ்தானமாகிய மிகவும் பரிசுத்தஸ்தானத்தில்கெருபிகளுடைய சிறகுகளின்மீழே யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டியை அதனிடத்தில் வைத்தார்கள்.—கெருபிகள் பெட்டியிருக்கிற ஸ்தானத்தின்மேல் தங்கள் இரண்டுகெருபிகளையும் விரித்துக்கொண்டிருந்தன, கெருபிகள் பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டன.—தண்டுகளின் துளிகள், தேவவாக்கிய ஸ்தானத்தின் முன்னுபபரிசுத்தஸ்தானத்திலே காணப்படும்படி, தண்டுகளை முன்னே இழுத்துவிட்டார்கள், அவைகள் வெளியே காணப்படவில்லை: அவைகள் இந்நாள் வரைக்கும் அங்கேயிருக்கின்றன.—இஸரவேல்சந்ததியார் எடுத்துதேசத்தைவிட்டுப்புறப்பட்டபின்பு, யெகோவா அவர்களோடே உடன்படிக்கை செய்த ஒரேப்பிலே மோசேவைத்த கற்பலகைகள் இரண்டேயன்றி, பெட்டியிலே வேறென்றுமில்லை.—ஆசாரியர்கள் பரிசுத்தஸ்தானத்தினின்று புறப்பட்டபொழுது, மேகம் யெகோவாவின் ஆலயத்தில் கிறைந்தது.—அந்தமேகத்தினியித்தம் ஆசாரியர்கள் ஆராதனை செய்யநிற்கக்கூடாமற்போயிற்று. யெகோவாவின் மகிமையினால் யெகோவாவின் ஆலயம் கிறைந்தது.

அப்பொழுது சலோமோன், யெகோவாகா ௨௨ ரிருளிலே வாசம்பண்ணுவேனென்று சொல்லியிருக்கிறாரென்றும்,—நீர்சதாகாலமும் வாசம்பண்ணும் பொருட்டு நிலையுள்ள வாசஸ்தானமாகிய ஒரு ஆலயத்தை உமக்காகக்கட்டவேனென்றுஞ்சொன்னான்.—பின்பு இராசா முகந்திரும்பி இஸரவேலின் சபையாரெல்லாரையும் ஆசீர்வதித்தான்: இஸரவேலின் சமஸ்தசபையாரும் நின்றார்கள்.—இராசா இஸரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்.—அவர், என்சனங்களாகிய இஸரவேலரை எடுத்துதேசத்தினின்றும் புறப்பட்டசெய்தநாள்முதல், என்னுமத்தை நிறுத்தும்படி ஒரு ஆலயங்கட்டுவதற்கு, இஸரவேலின் கோத்திரங்கெனக்கும் ஒரு நகரந்தெரிந்துகொள்ளவில்லை: என்சனங்களாகிய இஸரவேலருக்கு மேலதிகாரியாருக்கத்தாவீதையெடுத்துகொண்டேனென்று, என் பிதாவாகிய தாவீதுக்குச்

(சக) ௨.நானா.ச.யெ. ஆதி.கூ.யெ. யோசு.கூ.யெ. (சஎ) க.நானா.௨௨.யெ. (சஅ) யாத்.நெ.௨.௫. யாத்.கூ.௭.யெ. யாத்.௨.௫.கூ. வேலி.௨.ச.௫.—அ. (இக) ௨.சாமு.அ.யெ. ௨.நானா.௫.க.—(அ) அதி. க. ௨.நானா.௫. ௨.சாமு.கூ. ௨.சாமு.௫.௭.கூ. (க) என்.ச.யெ. ௨.பா.கூ.கூ. யோசு.கூ.கூ. க.நானா.யெ.யெ.யெ. (ச) அதி.கூ.ச. ௨.நானா.க.கூ. (ஆ) ௨.சாமு.கூ.யெ. (க) ௨.சாமு.கூ.யெ. யாத்.௨.கூ.கூ.கூ. அதி.கூ.யெ. அதி.கூ.௨.௭. (அ) யாத்.௨.௫.யெ.யெ. ௨.நானா.௫.கூ. (க) யாத்.௨.௫.௨.க. ௨.பா.யெ. ௨.பா.யெ. எபி.கூ.ச. யாத்.ச.யெ. யாத்.கூ.௨.௭.௨. ௨.பா.ச.யெ. ௨.க. ௨.க. (ய) யாத்.ச.யெ.கூ.கூ. ௨.நானா.௫.யெ.யெ. (யெ) ௨.நானா.கூ. வேலி.யெ.௨. சங்.யெ.யெ. (யக) ௨.சாமு.௭.யெ. சங்.நாகூ.யெ. (யச) ௨.சாமு.கூ.யெ. (யெ) ஓரக்.கூ.அ. (யக) ௨.சாமு.௭.கூ. ௨.நானா.கூ. ௨.கூ. ௨.பா.யெ.யெ. க.சாமு.யெ.க. ௨.சாமு.௭.அ. க.நானா.௨.அ.ச. ௨.சாமு.௭.௫.௨.௫.

சொல்லியவர்க்கைத்தமதுகையினாலே நிறைவே யெ ற்றினார்.—இலரவேலின் தேவ னாகிய யெ கோ வாவின்நாமத்துக்கு ஒருவீடுகட்ட, என்பிதாவா யெ கிய தாவீது அபிப்பிராயங்கொண்டார்.—யெ கோவா என்பிதாவாகியதாவீதைநோக்கி,என் பேரால் ஒரு ஆலயங்கட்ட நீ அபிப்பிராயங்கொ ண்டாய், நீ கொண்ட அபிப்பிராயமல்லது.—ஆ கிலும் நீ அந்த ஆலயத்தைக்கட்டமாட்டாய்; உன்உதரத்தில்தோன்றும்புத்திரனே என்பேரால் ஆலயங் கட்டுவானென்று சொல்லியிருந்தார்.— உயெ கோவா தான்சொல்லியவர்க்கை உறுதிப் படுத்தினார், யெ கோவா வாக்குத்தத்தம் பண் னியபிரகாரம், என்பிதாவாகிய தாவீதுக்குப்பிர தியாகநான்தோன்றி, இலரவேலின் சிங்காசனத் தின்மேல் வீற்றிருக்கிறேன், இலரவேலுடைய தேவ னாகிய யெ கோவாவின்பேரால்ஒருஆ உக லயங்கட்டினேன்.—யெ கோவா நம்முடைய முன்னோரை எகிப்துதேசத்தினின்றி புறப்படச் செய்தகாலத்தில், அவர்களுடே அவர்பண்ணி னுடன்படிக்கைவைத்தபெட்டியைஸ்தாபிப்ப தற்குஒருஸ்தானத்தைஏற்படுத்தினெனென்றான். உஉ சலோமோன்யெ கோவாவின்வேதிகைக்கு முன் இலரவேலின் சமஸ்தசபையாருக்கு முன் பாகநின்று, வானத்துக்குநேரேதன்கையைவிரித் உக து,—இலரவேலின் தேவ னாகிய யெ கோவா வே,மேலேவானத்திலும், கீழேயூயியிலும், உமக் கொப்பான தேவ னில்லை; தங்கள் பூரணஇரு தயத்தோடும் உமக்குமுன்பாகநடக்கும் உமதுதா சருக்காக உடன்படிக்கையையும், அனுக்கிரகத் தையும் காத்துவருகிறீர்.—என்பிதாவாகிய தாவீ தென்னும் உமதுதாசனுக்கு நீர் செய்தவாக்குத்தத் தத்தைக்காத்துக்கொண்டீர்: உமதுவாக்கினால்நீர் தானன்னதைஇன்றுபேராமுடையதொலையினால்நிறை உடு வேற்றினீர்.—இலரவேலின் தேவ னாகிய யெ கோவாவே,நீர் என்பிதாவாகியதாவீதென்னும் உமதுதாசனைநோக்கி, நீ என்சமுகத்தில் நடந்த பிரகாரம் உன்சந்தியாரும் என்சமுகத்தில்நடக் கத்தக்கதாகத் தங்கள்வழியில் சாவதானமாயிருப் பார்களாகில், என்சமுகத்தில் இலரவேலின் சிங் காசனத்தில் வீற்றிருக்கத்தக்க உன் வயிசத்தா னெருவன் இல்லாதொழியானென்றுசொல்லி, நீர் அவருக்குச் செய்தவாக்குத்தத்தத்தை இப் உக பொழுது நிறைவேற்றும்.—இலரவேலின் தேவ னே, என்பிதாவாகிய தாவீதென்னும் உமதுதாச னுக்கு நீர் சொல்லியவர்க்கை மெய்ப்படுத்தும் உஎ படி உம்மைவேண்டுகிறேன்.—தேவ ன்நிச்சய மாய்ப்பூயியிலே வாசம்பண்ணுவாரோ, வானங் களுக்கு மேலான வானமும் உம்மைக்கொள்ளா

தே; நான் கட்டினவீடு உம்மைக்கொள்வதெப்ப டி.—என்தேவ னாகிய யெ கோவாவே, உமஉஜ து அடியான்செய்கிற பிரார்த்தனையையும் விண் ணப்பத்தையும்நினைந்தருளும், உமதடியான்துண் னைத்தினம் உமது சந்நிதியிலிருந்து ஒலத்தையும், அவன்செய்கிற பிரார்த்தனையையும் கேட்டரு ளும்.—எனது நாமம் அதில் நிறுத்தப்படுமென் உக று நீர் குறித்த இந்த ஸ்தானத்துக்குநேரே, உம து அடியான் செய்கிற பிரார்த்தனையைக் கேட் றும்படி இரவும் பகலும் இந்த வீட்டின்மேல், நீர்கண்நிறந்திருப்பீராக.—உமது அடியானும், இ லரவேலராகிய உமதுசனங்களும், இத்தஸ்தானத் துக்கு நேராய்ச்செய்யும்விண்ணப்பத்தைக்கேட் பீராக: உமது வாசஸ்தவமாகிய வானத்தினின்றி கேட்பீராக: கேட்டு, மன்னித்தருளும்.

ஒருவன்தன் அயலானுக்கு விரோதமாய்க்கும் உக றஞ் செய்தபொழுது, இவனை ஆணையிலேக்க அவ்வாணை இவ்வாலயத்தில் உமதுவேதிகைக்கு முன்வந்தால்,—நீர் வானத்தினின்றி கேட்டு, கா கூஉ ரியம்நிறைவேற்றி, உமது அடியாரை விசாரித்து, தீயனைக்கும்றவாளியாக்கி, அவனுக்குத் தண்ட னை செய்து, நீதிமானுடைய நீதியை விளங்கப் பண்ணி, அவன் நீதிக்கேற்க அவனுக்குப்பலன னிப்பீராக.

இலரவேலராகிய உமது சனங்கள் உமக்குவி உக ரோதமாய்ப்பாவஞ்செய்ததினியித்தம், சத்துருவு க்கு முன்முறிய அடிக்கப்படும்பொழுது உம்மி டத்தில்நிரும்பி, உமதுநாமத்தைப்புகழ்ந்துபிரார் தித்து, இவ்வாலயத்துக்குநேராக உமக்கு விண் ணப்படுசெய்தால்,—நீர்வானத்தினின்றி அதைக் கூசு கேட்டு, இலரவேலராகிய உமதுசனங்களின்பா வத்தைமன்னித்து, அவர்கள் முன்னோர்களுக்கு நீர் அளித்ததேசத்துக்கு அவர்களைமீண்டும்கொ ண்டெருவீராக.

அவர்கள் உமக்கு விரோதமாய்ப்பாவஞ்செய் கூடு தினியித்தம்வானம் அடைபட்டமழைபெய்யா திருக்குவ் காலத்தில், அவர்கள், தங்களை நீர்கிலே சப்படுத்துகையில் தங்கள் பாவங்களைவிட்டுத்தி ரும்பி, உமதுநாமத்தைப்புகழ்ந்து, இந்த ஸ்தானத் துக்குநேராகப்பிரார்த்தனைபண்ணினால்,—நீர் வா கூசு னத்தினின்றி கேட்டு, உமதடியாரும், உமதுசனங் களாகிய இலரவேலரும், செய்தபாவத்தை மன் னித்தருளும்; அவர்கள்நடக்கவேண்டியபன்னெ னியை அவர்களுக்குப்போதித்து, நீர் உமதுசனங் களுக்குச் சதந்தரமாகக்கொடுத்ததேசத்தில்மழை வருஷிக்கப்பண்ணியருளும்.

தேசத்திலே பஞ்சமாகிலும், கொள்ளினோயா கூஎ கிலும், வரட்சியாகிலும், சாவியாகிலும், வெட்

(யெ) உசாமு.எ.உ. க.நானா.யெ.க. (யெ) உ.நானா.க.அ.க. (யெ) உசாமு.எ.உ.யெ.க. அதி.க.க. (உய) க.நானா.உ.அ.க. (உக) உச.க. உபா.க.உ.க. (உஉ) உ.நானா.க.யெ. யாத்.க.க.க. எஸ்ரு.க.க. ஏசா.க.யெ. (உக) யாத்.யெ.யெ. உசாமு.எ.உ. உபா.எ.க. நிதி.க.க. தானி.க.ச. ஆதி.யெ.க. உ.இரா.உ.யெ.க. (உடு) உசாமு. எ.யெ.யெ.க. (உசு) உசாமு.எ.உ.க. (உஎ) உ.நானா.உ.க. ஏசா.க.க. க.ரே.உ.க.உ.ச. அப.யெ.உ.ச. உ.கொரி.யெ. உ. (உக) உபா.யெ.யெ.க. தானி.க.யெ. (கூ) உ.நானா.உ.யெ.க. நிதி.க.க. (கக) லேவி.க.க. யாத்.உ.யெ.க. (கஉ) உபா. உடு.க. (கக) லேவி.உ.க.யெ. உபா.உ.அ.க. லேவி.உ.க.க.க.ச.யெ. நிதி.க.க. (கடு) லேவி.உ.க.யெ.க. உபா.உ.அ. உ.க. (கசு) சவ்.உ.க.ச. க.சாமு.யெ.உ.க. (கஎ) லேவி.உ.க.யெ.க. உபா.உ.அ.உ.க. உ.நானா.உ.யெ.க.

டக்கினியாகிலும், பச்சைக்கினியாகிலும் உண்டாகும்பொழுதும், அவர்கள் சத்துருக்கள் அவர்கள் தேசத்தின் நகரங்களைச்சுற்றி முற்றிக்கை போடும்பொழுதும், எவ்வீதவாதையாகிலும், எஃகுவீத ரோகமாகிலும் வரும்பொழுதும்,—தன் தன் இருதய வாதையை அறிந்து, ஒருவனாவது உமது சனங்களாகிய இஸரவேலர் சமஸ்தருமாவது, இந்த ஆலயத்துக்கு நேராகக்கையை விரித்து, எந்தப்பிரார்த்தனையையாகிலும் விண்ணப்பத்தை யாகிலும் செய்வதால்,—நீர் உமதுவாசஸ்தலமாகியவானத்தினின்றுகேட்டு, மன்னித்து, மனுபுத்திரர் சமஸ்தருடைய இருதயத்தையும் அறிந்தவர் நீரே ஆதலால், அவரவர் இருதயத்தை அறிந்து, ஒவ்வொவரவருக்கும் அவரவர் நெறிக்கேற்ற அவர்களுக்கும் செய்வது, பலனளிப்பீராக.—அதினால் அவர்கள், நீர் எங்கள் பிதாக்களுக்கு அளித்த தேசத்தில் வாசம்பண்ணும் காலமுழுவதும் உமக்குப் பயந்து, நடப்பார்கள்.—அன்றியும், புறத்தே சத்தார் உமது மகா நாமத்தையும், உமதுவலிமையானகரத்தையும், ஒங்கிய உமது புயத்தையுங்கு சஉறித்துக்கேட்டிருப்பார்களே.—ஆதலால் உமது சனங்களாகிய இஸரவேலரின்கேராத அவர்களில் ஒருவன் உமது நாமத்தினியித்தம் தூரதேசத்திலிருந்துவந்து, இந்த ஆலயத்துக்கு நேராகப் பசு பிரார்த்தனை பண்ணினால்,—நீர் உமது வாசஸ்தலமாகியவானத்தினின்றுகேட்டு, உமது சனங்களாகிய இஸரவேலர்போலவே பூமியிலுள்ள சமஸ்தசனங்களும் உமது நாமத்தை அறிந்து, உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உமது நாமம் இடப்பட்டதென்று அறியும்படிக்கும், அந்தப்புறத்தேசத்தான் உம்மை நோக்கிப்பிரார்த்திப்ப தெல்லாவற்றையும் அவனுக்குச் செய்வதற்கும்.

சச உமது சனங்கள், சத்துருவை எதிர்த்துயுத்தஞ்செய்யும்படி நீர் தங்களை அனுப்புமிரு எந்தஸ்தானத்துக்காகிலும் புறப்பட்டு, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உமதுபேரால் நான்கட்டின இந்த ஆலயத்துக்கும் நேராக யெ கோவாவை நோக்கிப்பிரார்த்தனை பண்ணினால்,—வானத்தில் அவர்கள் பிரார்த்தனையையும் விண்ணப்பத்தையுங்கேட்டு, அவர்கள் நீதியை விளங்கப்பண்ணும்.—பாவஞ்செய்யாதவன் ஒருவனுமில்லையே, ஆதலால் அவர்கள் உமக்கு விரோத மாய்ப்பாவஞ்செய்தினியித்தம் அவர்கள்மேல் கோபங்கொண்டு, சத்துருக்கள் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கும் தங்கள் தேசத்துக்குச் சிறையாகக்கொண்டுபோகும்படி சத்துருக்களானிடத்தில் அவர்களை ஒப்பித்தபின்பு,—அவர்கள் தாங்கள்கொண்டிருக்கப்பட்டபொயிருக்குந் தேசத்திலிருந்து, தாங்கள்கொண்டிருப்பண்ணி மனந்தி

ரும்பி, நாங்கள்பாவஞ்செய்து குறும்பாய்நடந்து தீங்குசெய்தோமென்று சொல்லி, தங்களைச்சிறை பிடித்துப்போனவர்களுடைய தேசத்தில் உமக்கு விண்ணப்பஞ்செய்து,—தங்களைச் சிறையாகக் சஅ கொண்டுபோன தங்கள் சத்துருக்களுடைய தேசத்திலிருந்து, தங்கள் பூரண இருதயத்தோடும், தங்கள் பூரண ஆத்தமத்தோடும் உம்மிடத்தில் திரும்பி, தங்கள் பிதாக்களுக்கு நீர் அளித்த தங்கள் தேசத்துக்கும், நீர் தெரிந்துகொண்ட நகரத்துக்கும், உமதுபேரால் நான்கட்டின இந்த ஆலயத்துக்கும் நேராகப் பிரார்த்தனை பண்ணினால்,—அவர்கள், எகிப்தென்னும் இருப்புச்சூழையினின் சகறும் நீர் புறப்படச்செய்த உமது சனங்களையும், உமது சுதந்தரமுமாயிருப்பதினாலும்,—நீர் உமதுவாடு சஸ்தலமாகியவானத்தில் அவர்கள் பிரார்த்தனையையும் விண்ணப்பத்தையுங்கேட்டு, அவர்கள் நீதியை விளங்கப்பண்ணி,—உமது சனங்கள் உமக்குவிரோதமாய்ச்செய்த பாவத்தையும், உமது கட்டனையை மீறிச்செய்த அவர்கள் அதிகிரமங்களையாவையும் மன்னித்து, அவர்களைச்சிறைப்பிடித்துக்கொண்டுபோனவர்கள் அவர்கள்மேல் இரங்கும்படி மனம் உருகச்செய்யும்.—ஆண்டவராகிய யெ கோவாவே, நீர் எங்கள் பிதாக்களை எகிப்தினின்றும் புறப்படச்செய்தபொழுது, உமது தாசனாகிய மோசேசையக்கொண்டு சொல்லிய பிரகாரம், பூமியிலுள்ள சமஸ்த சனங்களினின்றும் உமது சனங்களாகிய இஸரவேலரை உமக்குரிய சுதந்தரமாகும்படி வேறுபடுத்தினீர்.—ஆதலால் அவர்கள் உம்மை நோக்கிப்பிரார்த்திப்ப இடபதெல்லாவற்றையுங்கேட்டருளும்படி, உமதடியான் செய்யும் விண்ணப்பத்தின்மேலும், அவர்கள் செய்யும் விண்ணப்பத்தின்மேலும் கண்டிந்தந்தருளுவீராகவென்றான்.—சசலியோமான் இசுபடியெ கோவாவை நோக்கிச்செய்த சகல பிரார்த்தனையையும், விண்ணப்பத்தையும் முடித்த பின்பு, யெ கோவாவையுடைய வேதிகைக்கு முன், வானத்தை நோக்கி, கைவிரித்துக்கொண்டு, முழங்காற்படியிதேலை விட்டெழுந்து,—நின்றுகொண்டு, தாம் வாக்குத்தத்தஞ்செய்த யாவற்றின் படிக்கும் தமது சனங்களாகிய இஸரவேலருக்கு இளைப்பாறுதலையருளின யெ கோவாவுக்கு ஸ்தோத்திரம்: அவர் தமது தாசனாகிய மோசேசையைக்கொண்டு வாக்குத்தத்தஞ்செய்த சகலவாக்குத்தத்தங்களுள்ளும், ஒருவாக்கும் தவறியபோகவில்லை.—மது தேவ னாகிய யெ கோவா, நம இசுது முன்னோர்களோடிருந்த பிரகாரம் நம்மோடும் இருப்பாராக: அவர் நம்மைவிட்டுவிலகாமலும், நம்மைவிட்டு நீங்காமலும் இருப்பாராக.—நாம், இளதாம் செய்தசமஸ்த நெறிகளிலும் நடப்பதற்கும், நமது பிதாக்களுக்குத் தாம்விதித்த தமது கட்

(கக) க.சாமு.யெ.எ. க.நாளா.உஅ.க. சங்.யெ.ச. எரே.யெ.யி. அபு.க.உச. (சஉ) சங்.ாக.யெ.ச. (சஉ) உபா.க.உச. (சக) க.சாமு.யெ.சச. உ.இரா.யெ.யெ. சங்.சு.எ.உ.சங்.ாஉ.யெ.இ. (சக) உ.நாளா.ச.க.க. நீதி.உயெ.க.பிர.எ.உயெ.யாக். க.உ.க.யோவா.க.அ.யெ.லேவி.உச.க.சச. (சஎ)லேவி.உச.சய.நி.க.க.தானி.க.இ. (சஅ)எரே.உக.யெ.யெ.யெ.யெ.யெ. தானி.க.யெ. (சக)உபா.க.உச.க. நி.க.க.யெ. உபா.ச.உயெ. எரே.யெ.ச. (இச)எஸ்.எ.ச. சங்.ாக.சச. (இஉ) யாத்.யெ.க. இ. உபா.க.உச.க. (இஇ) உபா.யெ.யெ. யோச.உச.சஇ. (இச) உபா.க.ச. யோச.க.இ. (இஎ) சங்.ாக.க.ச.

டனாகளையும் விதிகளையும் கற்பனைகளையும் பேணிக்கொள்வதற்கும், நமது இருதயத்தைத் தம் இயவசமாக்குவாராக.—யெகோவாவே தேவனென்றும், அவரே ஒழிய வேறொருவரில்லை யென்றும், பூமியிலுள்ள சமஸ்தசனங்களும் அறிஞகூயும்படி,—நமது தேவனாகிய யெகோவா, அந்தந்தக் காலத்தில் நடக்குங்காரியத்துக்கேற்ற எப்பொழுதும் தமதடியானுடைய நீதியையும், தமது சனங்களாகிய இலரவேலருடைய நீதியையும் விளங்கப்பண்ணத்தக்கதாக, யெகோவாவின் சந்நிதியில் நான் செய்தவிண்ணப்பமாகிய இந்த கூய வாக்குகள் அவர்சமீபத்தில் சேரக்கடவன்.—நீங்கள் இன்றுபோல, நமது தேவனாகிய யெகோவாவின் விதிகளில் நடந்து, அவருடைய கட்டளைகளைப் பேணிக்கொள்ளும்படி, உங்களிருதயம் பூரணமாய் அவரிடத்திற் சேர்ந்திருப்பகதாகவென்று சொல்லி,—உரத்த சத்தத்துடன் இலரவேலின் சமஸ்தசபையாரையும் ஆசீர்வதித்தான்.

கஉ பின்பு இராசாவும், அவனோடுகூடிய இலரவேலரனைவரும், யெகோவாவின் சந்நிதி கூயில் பவியிட்டார்கள்.—சலோமோன் யெகோவாவுக்குள்ஸ்தோத்திரபலிகளாக இருபத்திராயிரம் மானிகளையும், ஒருலட்சத்து இருபதிரயிரம் ஆடுகளையும் பவியிட்டான். இராசாவும், இலரவேல் சந்ததியார்சமஸ்தரும், யெகோவாவின் ஆலயத்தை இப்படியே பிரதிஷ்டைப்பண்ணினார்கள்.—கச யெகோவாவின் சந்நிதியிலிருந்த பித்தளை வேதிகையானது, தகனபலிகளையும் போசனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளின் நிணத்தையுங் கொள்ளக்கூடாததாகச் சிறிதாயிருந்தபடியால், இராசா, அன்றைத்தினம் யெகோவாவின் ஆலயத்துக்கு முன்னிருந்த பிராகாரத்தின் மத்தியத்தைப் பரிசுத்தப்படுத்தி, தகனபலிகளையும், போசனபலிகளையும், ஸ்தோத்திரபலிகளின் நிணத்தையும், அங்கேசெலுத்தினான்.—அக்காலத்திலே சலோமோனும், அமாத்தின் எல்லொதொடங்கி எகிப்தின் நதிவரைக்குமுள்ள மகாசபையாராகிய இலரவேலர் சமஸ்தரும், நமது தேவனாகிய யெகோவாவின் சந்நிதியில் ஏழுநாளும், பிறகேழுநாளும் ஆகப்பதினாள்வரைக்கூகும் உற்சவங்கொண்டாடினார்கள்.—எட்டாம் நாளில் அவன் சனங்களை அனுப்பிவிட, அவர்கள் இராசாவைவாழ்த்தி, யெகோவா, தமதடியானாகிய தாவீதுக்கும், தமது சனங்களாகிய இலரவேலருக்குஞ்செய்த சகல நன்மைக்காகவுஞ்சந்தோஷப்பட்டு, மனமகிழ்ச்சியொடுதங்கத்துடன் கூடாரங்களுக்குப்போய்விட்டார்கள்.

கூ. அதிகாரம்.

க. தேவன் சலோமோனுக்குத் தரிசனங்கொடுத்து உடன்படிக்கை செய்தல்: ய. சலோமோனும் ஈராமும் ஒருவருக்கொருவர் காணிக்கையனுப்பல்: யடு. சில நகரங்கள் கட்டப்பட்டல்: உச. பார்வோனின் குமாரத்தி தன்விட்டிற் பிரவேசஞ்செய்தல்: உடு. சலோமோன் வருஷாந்தரபலியிடல்: உசு. அவனுடைய கப்பல்கள் யாத்திரை பண்ணல்.

சலோமோன், யெகோவாவின் ஆலயத்தையும், இராசமாளிகையையும், தனது இஷ்டப்படி தான் செய்யவிரும்பின தெல்லாவற்றையும் செய்து முடித்தபின்பு,—யெகோவா கிபியோனில் தரிசினையானதுபோல, இரண்டாந்தரமும் சலோமோனுக்குத் தரிசினையானார்.—யெகோவா அவனைநோக்கி, நீ என் சமூகத்திற் செய்த பிரார்த்தனையையும் விண்ணப்பத்தையும் கேட்டேன்: சதாகாலமும் என்ஞமத்தை நிறுத்தும்படி நீ கட்டின இந்த ஆலயத்தைநான் பரிசுத்தப்படுத்தினேன்; இந்த ஸ்தானத்தின்மேல் நித்தமும் என் கண்ணும் என்சிற்தையுமிருக்கும்.—நான் உனக்குக்கட்டளையிட்ட தெல்லாவற்றையும் செய்து, பூரண இருதயத்தோடும் நேர்மையோடும் உன் பிதாவாகிய தாவீதைப்போல என் சமூகத்தில் நடந்து, என் விதிகளையும் கற்பனைகளையும் காத்துக்கொள்வாயாகில்,—நான் உன் பிதாவாகியதாவீதைநோக்கி, இலரவேலரின் சிங்காசனத்திலிருக்க உன் வயிச்சுத்தானொருவனும் இல்லாதொழியானென்று வாக்குத்தத்தஞ்செய்த பிரகாரம், இலரவேலருக்குள் உன் இராசசிங்காசனத்தைச் சதாகாலமும் நிலைப்படுத்துவேன்.—நீங்களும் உங்கள் சந்ததியாரும் நான் உங்களுக்குமுன் ஏற்படுத்திய என் கட்டளைகளையும் விதிகளையும் காத்துக்கொள்ளாமல், என்னை எப்பொழுதாலும் அவர்களுக்கு, அந்நியதேவர்களைச் சேவித்து அவர்களுக்கு ஆராதனைசெய்தால்,—நான் அவர்களுக்கு அளித்ததேசத்தினின்றும் இலரவேலரைச் சேதிப்பேன்; என்னுடைய நாமத்துக்கு நான் பரிசுத்தப்படுத்திய இந்த ஆலயத்தை என்பார்வையினின்றும் அகற்றுவேன்; இலரவேலர் சகல சனங்களுக்குள்ளும் பழமொழியாகவும், பரிசாசமொழியாகவும் இருப்பார்கள்.—உன்னதாகிய இந்த ஆலயத்துக்கருகாகச் செல்லும் யாவரும் ஆச்சரியப்பட்டு, சீயென்று, யெகோவா இத்தேசத்துக்கும், இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்ததென் வென்பார்கள்.—அதற்கு, அவர்கள் தங்கள்முன்னொரைஎகிப்துதேசத்தினின்றும் புறப்படச்செய்ததங்கள் தேவனோடு

(கௌ) யோசு.ச.உச. க.சாமு.யெசுசு. உபா.ச.கடு.கூ. (கய) அதி.ய்க.ச. உ.இரா.உய.கூ. (கக) உ.சாமு.க.ய.அ. (கஉ) உ.நாளா.எ.ச. (கச) உ.நாளா.எ.எ. உ.நாளா.ச.க. (கடு) வச.உ. லேவி.உகூ.சு. எண்.கூ.அ. யோசு.யகூ. (கீ) நீயா.கூ.கூ. ஆதி.யடு.ய.அ. எண்.கூ.டு. உ.நாளா.எ.அ. (கசு) உ.நாளா.எ.கூ.ய.—(க. அதி.க.) உ.நாளா.எ.யக. அதி.எ.க. உ.நாளா.அ.சு.(உ) அதி.கூ.டு. (க) உ.இரா.உய.டு. சங்.ய.யெ. அதி.அ.உகூ. உபா.யக.யஉ. (ச) ஆதி.யெ. க. அதி.யக.சு.சு. (டு) உ.சாமு.எ.ய.உ.யக. அதி.உ.ச. சங்.யக.உ.யஉ. (சு) உ.சாமு.எ.ய.ச. உ.நாளா.எ.யக.உ.ய. சங்.அகூ.கூ.ய. (எ) உபா.ச.உச. உ.இரா.யெ.உகூ. எரே.எ.யக. உபா.உ.அ.கூ.எ. சங்.ச.ச.ய.ச. (அ) உ.நாளா.எ.உக. உபா.உகூ.உச.உடு.உசு. எரே.உ.உ.அ.கூ.

கிய யெ கோவாவைவிட்டு அந்நியதேவர்களைப் பற்றி நின்று, அவர்களுக்கு ஆராதனை செய்து, அவர்களைச் சேவித்தார்கள்; அதினிமித்தம் யெ கோவா இந்நத்திங்கெல்லாவற்றையும் அவர்கள்மேல் வருவித்தாரென்று உத்தரமுள்ளவர்கள்.

ய சலோமோன் யெ கோவாவின் ஆலயமும், அரமணையுமாகிய இரண்டெங்கனையும் கட்டுகிறபடி இருபதுவருஷகாலமளவும், — தீறுவின் இராசாவாகிய ஈராம், சலோமோனுக்கு அவன் இஷ்டப்படி ஏரம்மார்க்களையும், தேவதாரமுமார்க்களையும், பொண்ணியுங்கொடுத்துவந்தபடியால், சலோமோன் இராசா கலியோநாட்டிலுள்ள இருபதுபட்டணங்களை ஈராமுக்குக் கொடுத்தான். —

யெ ஈராம் தனக்குச் சலோமோன் கொடுத்த பட்டணங்களைப்பார்க்கும்படி தீறுவிலிருந்து புறப்பட்டவந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை. — அதினாலே அவன் என்சுகோதரனே, நீர் எனக்கு என்ன பட்டணங்களைத் தந்தீரென்று சொல்லி, இந்நாள்வரைக்கும் வழங்குகிற பிரகாரமாகக் காபூல்நாடென்று பெயரிட்டான். — ஈராம் தூற்றிருபது கிக்கேர்பொண்ணியும் இராசாவுக்கு அனுப்பியிருந்தான்.

யடு சலோமோன் இராசா யெ கோவாவின் ஆலயத்தையும், தன் வீட்டையும், மில்லோவையும், பெருஷலேயின்மதிலையும், ஆத்சோரையும், மெசுதோவையும், கெசெரையுங்கட்டுகிறதற்கு ஒரு வருஷத்தினை வரிபோட்டுவாங்கினான். — எகிப்தின் இராசாவாகிய பார்வோன் புறப்பட்டுக் கெசெரைப்பிடித்து, அக்கினியினலே தகனித்து, அந்நகரத்திலிருந்த காணாயரைக் கொன்றுபோட்டு, சலோமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்கு அதைச் சீதனமாகக் கொடுத்திருந்தான். — சலோமோன் கெசெரையும் கீழுள்ளபேயெ தோரேனையும், — பாலாத்தையும், தன் சயதேசத்தினை ஆண்டதொழுவையும், — சலோமோன் யெருஷலேயிலும் விபாளுனிஷ்நன் ஆளுகையைச் சார்ந்த சகல தேசத்திலும் தான்கட்டவிரும்பிய தனக்குள்ள சகல களஞ்சியப்பட்டணங்களையும், இரதநகரங்களையும், குதிரைவீரரின் பட்டணங்களையுங்கட்டினான்.

உய இலரவேல் சந்தியார் சங்காரம்பண்ண முடியாமல் மிஞ்சியிருந்தவர்களும் இலரவேல் சந்தியாரின் சேராதவர்களாகிய எமோரியர், எத்தியார், பெர்சியர், ஈவியர், எபுசியர் என்னும் இவர்களுக்குள், — தேசத்தில் மிஞ்சியிருந்த சகல சனங்களின் சந்தியாரையும், சலோமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதபோல ஊழியஞ்செய்ய உடியும்படி அடிமைப்படுத்திக்கொண்டான். — இலர

வேல் சந்தியாரில் ஒருவரையும் அடிமையாக்கிக்கொள்ளவில்லை; அவர்கள், படைஞரும், அனுக்குப்பணியிடைக்காரரும், பிரபுகளும், சேராபதிகளும், இரதவீரரும், குதிரைவீரருமாயிருந்தார்கள். — ஐகுனாற்றைமதுபேர்சலோமோனி உடத்தில் வேலைசெய்யுஞ்சனங்களை நடத்துகிற பிரதான அபிபதிகளாக ஏற்படுத்தப்பட்டார்கள்.

பார்வோனின் புத்திரி தாலீதின் நகரத்தை உசவிட்டுத் தனக்குச் சலோமோன்கட்டின வீட்டுக்குவந்தான்; அப்பொழுது அவன் மில்லோவைக் கட்டினான்.

சலோமோன் ஆலயத்தைக்கட்டி நிறைவேற்றி, தான் யெ கோவாவுக்கு உண்டாக்கின வேதிகையின்மேல் வருஷத்திலே மூன்றுதரம் தகனபலிகளையும், ஸ்தோத்திரபலிகளையுமிட்டு, யெ கோவாவின் சந்நிதியில் இருந்த வேதிகையின்மேல் தூபங்காட்டிவந்தான்.

சலோமோன் இராசா, ஏதோம் தேசத்திலே உசுசெங்கடற்கரையில் ஈலோத்துக்குச் சமீபத்திலுள்ள ஏத்சேயோன் கேபெரிலே, பல கப்பல்களைச் செய்வித்தான். — அந்நகரங்களில் ஈராம் உசுசமுத்திரயாத்திரையில் பரீட்சித்த தன் பணிவிடைக்காரரைச் சலோமோனின் பணிவிடைக்காரருடன் அனுப்பினான். — அவர்கள் ஒப்பிருந்த உசுசுப்போய், அவ்விடத்தினின்றும் நானூற்றிருபது கிக்கேர்பொண்ணிச் சலோமோன் இடத்தில் கொண்டுவந்தார்கள்.

ய. அதிகாரம்.

க. வேபாவின் இராசாத்தி சலோமோனின் ஞானத்தை வியத்தல்: யசு. சலோமோன் பொறபரிசைகளைச் செய்தல்: யசு. சிங்காசனத்தைவருணித்தல்: உசு. சருவதேசத்தாரும் சலோமோனுக்குக் காணிக்கைக்கொண்டுவரல்: உசு. இரதமுங் குதிமையும் எகிப்தினின்றுவரல்.

வேபாதேசஇராசாத்தி யெ கோவாவின் நாம சந்தைக்குறித்துச் சலோமோனுக்குக்கிடைத்த கீர்த்தியைக்கேள்விப்பட்டு, விடுகதைகளினால் அவனைப்பரீட்சிக்கும்படிவந்தான். — அவன் சுகந்திரவியங்களையும், மிகுதியானபொண்ணியும், இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், மிகுந்தபரிவாரத்தோடும் யெருஷலேமுக்குவந்தான்: பின்பு அவன் சலோமோனிடத்தில் வந்தபொழுதுதன் மனதிலுள்ளயாவையும் வெளிப்படுத்திப்பேசினான். — சலோமோன் அவன் கேட்ட சகல கேள்விக்கும் உத்தரங்கொடுத்தான்: இராசா அவளுக்குத் தெரிவிக்கக்கூடாதமறைபொருளொன்று மில்லை. — வேபாவின் இராசாத்தி சலோமோனின் எல்லா ஞானத்தையும், அவன் கட்டினவீட்டு

(ய) அதி.சு.கூ.கூ.சு. உ.நாளா.அ.க.(யக)உ.நாளா.அ.க.(யக)யோசு.யக.உ.எ.(யடு)அதி.இ.யக. வச.உசு. உ.சாமு.இ.க. யோசு.யக.கூ. யோசு.யெ.யக. யோசு.யக.ய. நியா.க.உ.கூ.(யக)யோசு.யக.ய.(யஎ)யோசு.யக.கூ. உ.நாளா.அ.இ. (யசு) யோசு.யக.சச. உ.நாளா.அ.ச.கூ. (யக) அதி.சு.உசு. வச.க. (உய) உ.நாளா.அ.எ. (உசு)நியா.க.உ.கூ. உ.எ.உ.கூ. யோசு.யடு.கூ. நியா.க.உ.சு. ஆதி.க.உ.இ.உசு. எஸ்ரூ.உ.இ.இ.நி.கி.எ.இ.எ. (உஉ)லேவி.உ.இ.கூ. (உக) உ.நாளா.அ.ய. (உசு) அதி.கூ.க. உ.நாளா.அ.யக. அதி.எ.அ. உ.சாமு.இ.க. உ.நாளா.கூ.இ. (உடு)உ.நாளா.அ.ய.உ.யக.யசு. (உசு) உ.நாளா.அ.யெ.யசு. எண்.கூ.கூ.இ. உ.பா.உ.சு. (உஎ) அதி.ய.யக.(உசு)யோபு.உ.உ.உசு. — (ய. அதி. க.) உ.நாளா.கூ.க. மத்.ய.உ.சு.உ. லூக்.யக.கூ. நியா.யசு.ய.உ. நீதி.க.சு.

இடையும்,—அவன் போசன பீடத்தின் உணவுப் பெருளையும், அவன் தாசரின் இருப்பையும், அவன் மந்திரிகள் நிற்கும் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவன் பாணபாத்திரதாரிகளையும், யெகோவாவின் ஆலயத்துக்கு அவன் ஏறிப்போகிற மார்க்கத்தையும் கண்டபொழுது, மனமயங்கிவிட்டான்.—அவன் இராசாவை நோக்கி, நான் என் தேசத்திலிருக்கையில் உமது கிரியையகளையும், வித்தையை யும் குறித்து நான் கேட்டவாக்கு உண்மை.—ஆளுநர் நான் வந்து என்னக் கண்ணிரகாணும் வரைக்கும் அதை நம்பவில்லை: பாதியாகிலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை: உமது ஞானமும் ஐசுவரியமும், நான்கேள் விப்பட்ட கீர்த்தியைப் பார்த்திலும் அதிகம்.—உமது சனங்கள் வாழ்வுடையவர்கள், நித்தமும் உமது சமுதாயத்திலின்றி உமது ஞானத்தைக் கேட்கிற உமது தாசரும் வாழ்வுடையவர்கள்.—உம்மேல் பிரியங்கொண்டு இலரவேலரின் சிங்காசனத்தில் உம்மை ஸ்தாபித்த தேவனாகிய யெகோவாவுக்குள் தோத்திரம்; யெகோவா நித்தமும் இலரவேலரில் அன்புவைத்திருக்கிறபடியிலே, நியாயத்தையும் நீதியையும் நடத்த, உம்மை இராசாவாக ஏற்படுத்தினார் என்றான்.—அவன் இராசாவுக்கு நன்றிருப்பது கிக்கேர்பொன்னும், மிகுதியான சுகந்திரவியங்களும், இரத்தினங்களும் கொடுத்தான்: ஷேபாவின் இராசாத்தி சலோமோனுக்குக் கொடுத்த சுகந்திரவியங்களைப்போலப்பின்பு ஒருபொழுதும் வரவில்லை.—ஒப்பீரிலிருந்து பொன்கொண்டுவந்த ஈராமின் கப்பல்களும் வெகு அலமுக்மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டு வெந்தான்.—இராசா யெகோவாவின் ஆலயத்துக்கும் அரமனைக்கும் சிறிய தூண்களும், பாடகருக்குச் சுரமண்டலங்களும் தம்பூருகளும், அல்முக்மரத்தினாலே செய்வித்தான்: அந்த அல்முக்மரங்கள் போலப்பின்பு வந்ததுமில்லை, இந்நாள் வரைக்குங்கண்டதுமில்லை.—சலோமோன் இராசா, ஷேபாவின் இராசாத்திக்குத்தனது இராசரிக்க உதாரத்துவத்தினால் கொடுத்ததுமன்றி, அவன் விருப்பத்தின்படிக்கும் அவன்கேட்டதெல்லாவற்றையும் கொடுத்தான். பின்பு அவள்தன்பணிவிடைக்காரரோடே தன் தேசத்துக்குத் திரும்பிப்போனான்.

108 சலோமோனுக்கு வர்த்தகரினாலும், சுகந்திரவிய வியாபாரிகளின் வியாபாரத்தினாலும், அரபியாதேசத்துச்சகல இராசாக்களாலும், தேசாதிபதிகளாலும் வந்த பொன்னையன்றி,—ஒருவருஷத்தில் அவனுக்குவந்தபொன் அறுநூற்றாய்த் யுகதாறு கிக்கேர் நிறைகொண்ட பொன்.—சலோமோன் இராசா அடித்தபொன்னினால் இருதாறு பரிசைகளைச் செய்வித்தான்: ஒவ்வொருபரிசைக்

கு அறுநூறுஷேக்கல் நிறைபொன் சென்றது.—அடித்தபொன்னினால் முந்தாறுகேடகங்களைச் செய்வித்தான்; ஒவ்வொருகேடகத்துக்கு மும் மூன்று இருத்தல் பொன்சென்றது: அவைகளை இராசா விபானோன் வனத்திலுள்ள வீட்டிலே வைத்தான்.

இராசாயானைத்தந்தினால் பெரிய ஒருசிக்காயிசனஞ்செய்வித்து அதைப்பசும்பொற்றகட்டால் முடினான்.—அந்தச்சிக்காசனத்துக்கு ஆறுபடிக்களிருந்தன; மேற்புறப்பிற்பக்கத்தில்கோணவடிவமாயிருந்தது; ஆசனத்தின் இருபுறத்திலும் ஆதாரங்களிருந்தன; ஆதாரங்களின் அருகே இரண்டுசிக்கங்க்களின்றன.—ஆறுபடிகளின்மேலும் இருபுறத்திலும் பன்னிரண்டு சிக்கங்க்களின்றன: எந்த இராச்சியத்திலும் இப்படிச்செய்யப்பட்டதில்லை.—சலோமோன் இராசாவின் சகலபாணபாத்திரங்களும் பொன், விபானோன் வனத்திலுள்ள வீட்டிலுள்ள சகலபாத்திரங்களும் பசும்பொன்; ஒன்றும் வெள்ளியல்ல: சலோமோனின் காலத்தில் இதுதொருபொருளாய் மதிக்கப்படவில்லை.—இராசாவுக்குச் சமுத்திரத்திலே ஈரமின்கப்பல்கள் உடனோடுகூட, தாஜிஷின் கப்பல்களையிருந்தன: தாஜிஷின் கப்பல்கள் மூன்றுவருஷத்துக்கொருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், வானரங்களையும், மயில்களையும் கொண்டுவரும்.—சலோமோன் இராசா ஐசுவரி உகயத்திலும் ஞானத்திலும் பூமியிலுள்ள எல்லா இராசாக்களைப்பார்க்கிலும் மேலானவரையிருந்தான்.

தேவன் சலோமோனுக்கு அவன் இருதயத்தினால் அருளிய ஞானத்தைக் கேட்டறியும்படி, பூமண்டலத்திலுள்ள சகலரும் அவனைச் சந்திக்கவகைதேடினார்கள்.—அவர்களையாவரும் வருஷந்தோறும் வீதம்வீதமாய் வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், சுகந்தபொருள்களையும், குதிரைகளையும், கோவேறுகமுதைகளையும், கப்பமாகக் கொண்டுவருவார்கள்.

சலோமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்: அவனுக்கு ஆயிரத்துநானூறு இரதங்களும், பன்னிராயிரங்குதிரை வீரருமுண்டு, அவர்களை இராசா, தங்களுடையபட்டணங்களிலும், தன்னோடே யெருஷலேமிலும் வைத்திருந்தான்.—யெருஷலேமிலே இராசாவெள்ளியைச் சுகங்கன்பொலவும், ஏரஸ்மரங்களைத் தாழ்ந்த பூமியிலுள்ள காட்டத்திரமரங்கள்போலவும் அதிகப்படச்செய்தான்.

இராசா எகிப்திலிருந்து குதிரைகளையும், சஉண்ணல்தூலையும் வருவித்தான்: இராசாவின் வர்த்தகர் சனல்தூலவிலைக்கு வாங்கிவந்தார்கள்.—எகிப்திலிருந்துவரும் ரதம் ஒன்றுக்குவிலை அறுநூ

(இ) க.நாளா.உசு.யசு. (அ) நீதி.அ.கசு. (க) அதி.இ.எ. உ.சாமு.அ.யி. சங்.எ.உ.உ. நீதி.அ.யி. (ஐ) சங்.எ.உ.யி. (யி) அதி.க.உ.எ. (யு) உ.நாளா.க.யி. உ.நாளா.க.யி. (யி) உ.நாளா.க.உ.சு. சங்.எ.உ.யி. (யி) அதி.யி. உசு. அதி.எ.உ. (யி) உ.நாளா.க.யி. (உ) அதி.க.உ.யி. (உ) ஆதி.யி.ச. உ.நாளா.உ.யி.கசு. அதி.க.யி.உ.யி. (உ) அதி.ச.உசு. உ.நாளா.க.யி. உ.பா.யி.யசு. (உ) உ.நாளா.க.யி.—யி. (உ) உ.பா.யி.யசு. உ.நாளா.க.யி. எசேசு.உ.எ.எ. (உ) யோசு.க.சு. உ.இரா.எ.சு.

று ஷேக் கல வெள்ளி, ருதிரை ஒன்றுக்கு விஸ்தாற்றைப்பது: இந்தப்பிரகாரம் எத்தியரின் இராசாக்களுக்கும், ஐரியரின் இராசாக்களுக்கும் அவர்கள் வழியாகக் கொண்டுவரப்பட்டன.

யக. அதிகாரம்.

க. ஸ்திரிகள் வவச் சலோமோன் தேவபூசை செய்தல்: க. யெகோவா அவனைக்கண்டித்தல்: டிச. ஆதாத்தம் அவனுக்குச்சத்துருவாதல்: உக. யெரோபேயாம் அவனுக்குச்சத்துருவாதல்: சக. சலோமோன் மரணமடைதல்.

சலோமோன் இராசா பார்வோனின் புத்திரியே யன்றி மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், எத்தியருமாகிய, அந்நியசாதிகளுடைய ஸ்திரிகள் பலரையும் நேசித்தான்.—அந்தச்சாதியாரைக்குறித்து யெகோவா இவரவேலைநோக்கி, நீங்கள் அவர்களிடத்தில் போகவும்படாது, அவர்கள் உங்களிடத்தில் வரவும்படாது: அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப்பின்பற்றும்படி உங்கள் மனதைத் திருப்பிவிடுவார்களென்று சொல்லியிருந்தார்: சலோமோனே அவர்களை அன்பாய்ப் பற்றிக்

க கொண்டான்.—அவனுக்கு இராசகன்னியராகிய எழுதாறுமனைவிகளும், முந்தாறு வைப்பாட்டிகளும் இருந்தார்கள்: அவன்மனைவியர் அவன் இருதயத்தைச்சரியப்பண்ணினார்கள்.—சலோமோன் விருத்தளைப்பிப்பு அவன்மனைவியர் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப்பின்பற்றும்படி திருப்பிக்கொண்டார்கள்: அதினால் அவன் பிதாவாகியதாவீதின் இருதயம்போல அவன் இருதயம் தன் தேவனாகிய யெகோவா வைப்பூண

மாய்ச்சார்ந்து கிற்கவில்லை.—சலோமோன் சீதோனியரின் தேவியாகிய அஷ்தோரேத்தையும், அம்மோனியரின் அருவருப்பான மோலெக்கையும் பின்பற்றினான்.—சலோமோன் தன் பிதாவாகிய தாவீது செய்த பிரகாரம் யெகோவா வை முழுவுதும்பின்பற்றாமல், யெகோவாவின் பார்வைக்குத்தீங்கு செய்தான்.—அப்பொழுது சலோமோன் யெருஷலேமுக்கு எதிர்ப்புறத்திலுள்ள மலையிலே மோவாபியரின் அருவருப்பான கிமோலுக்கும், அம்மோன்சந்தியாரின் அருவருப்பான மோலெக்குக்கும், உயர்ந்த ஸ்தானங்

அ கட்டினான்.—இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபங்காட்டிப்பலியிடுகிற அந்நியராகியதன்மனைவியர் எல்லாருக்காகவுஞ்செய்தான்.

க இந்தப்பிரகாரம் சலோமோனுக்கு இரண்டேதரம் தரிசுணையாகி, அந்நியதேவர்களைப்பின்பற்றவேண்டாமென்று, இந்தக்காரியத்தைப் பற்றிக் கட்டினையிட்ட இவரவேலரின் தேவனாகிய யெகோவாவை அவனிருதயம்விட்டு, யெகோவா கட்டினையிட்டதைப் பேணிக்கொள்

ளாமல் விலகிப்படியினால் யெகோவா அவன்மேல்கோபங்கொண்டார்.—ஆதலால் யெகோவா சலோமோனைநோக்கி, நான் உனக்குக்கட்டினையிட்ட என்உடன்படிக்கையையும் என்விதிகளையும் நீகாத்துக்கொள்ளாமல், இப்படிச்செய்தபடியினால் இராச்சியத்தை உன்னிடத்தினின்றும் போர்த்து, உன் தாசனுக்குக்கொடுத்துவிடுவேன்.—ஆகிலும் உன் பிதாவாகிய தாவீது உன்கினியமித்தம் உன் நாளிலே நான் அப்படிச்செய்யேன்: உன்புத்திரன்கையினின்றும் போர்த்துவிடுவேன்.—எப்படியும் நான் அந்த இராச்சியம் முழுமுதையும் போர்த்துவிடாமல், என் தாசனாகிய தாவீதின்மித்தமும், நான் தெரிந்துகொண்ட யெருஷலேயின்மித்தமும், ஒருகோத்திரத்தை உன்புத்திரனுக்குக்கொடுப்பேனென்றார்.

யெகோவா சலோமோனுக்கு விரோதமாய் டிச ஏதோமியனாகிய ஆதாத்தை எழுப்பினார்: இவன் ஏதோமியுள்ள இராசாவின் வித்தானவன்.—தாவீது ஏதோமியிலே தங்க, சேனாபதியாகிய யோவாப்பு, ஏதோமியுள்ள ஆண்மக்கள் சகலரையும் சேதிக்கும்வரைக்கும் சகல இவரவேலரோடும் அங்கே ஆறுமாதமிருந்தான்.—யோவாப் ஏதோமியுள்ள ஆண்மக்கள் சகலரையும் சங்காரஞ்செய்தபின்பு, கொலைசெய்யப்பட்டவர்களை அடக்கம்பண்ணும்படி போனபொழுது, ஆதாத் இவனும், அவனுடன் அவன் பிதாவின் தாசரில் சில ஏதோமியரும், எகிப்துக்குப்போய்விடும்படி தப்பி ஓடினார்கள்; அப்பொழுது ஆதாத் சிறுபாலகன்.—அவர்கள் மீதியானிலிருந்தெழுந்த பாரடினுக்குப்போய், பாரனிலே சிலமனிதரைக்கூட்டிக்கொண்டு எகிப்துக்கு எகிப்து இராசாவாகிய பார்வோனிடத்தில் வந்தார்கள்: அவன் இவனுக்கு ஒரு வீடுகொடுத்து, உணவுப்பொருளை ஏற்படுத்தி, சிலத்தையும் கொடுத்தான்.—ஆதாத் க. பார்வோனிடத்தில் மிகவும் தயைபெற்றான், அதனால் அவன் இராசஸ்திரியாகிய தாப்பெனென் எனனும் தன்மனைவியின் சகோதரியை இவனுக்கு விவாகஞ்செய்வித்தான்.—தாப்பெனெனின் உயிர் சகோதரி இவனுக்குக்கிணுபாத்தென்னும் ஒரு புத்திரனைப்பெற்றான், அவனைத்தாப்பெனென், பார்வோனின் வீட்டிலே முலைமறப்பித்தான்: அதனால் கிணுபாத் பார்வோனின் குடும்பத்தாரிற் சேர்ந்து, பார்வோன் புத்திரனுடன் இருந்தான்.—பின்பு தாவீது தன் முன்னோர்களோடும் மகாநித் உக திரையடைந்தானென்றும், சேனாபதியாகிய யோவாப் இறந்துபோனென்றும், எகிப்தில் ஆதாத் கேள்விப்பட்டபொழுது, பார்வோனைநோக்கி, நான் என் சுயதேசத்துக்குப்போகும்படி என்னை அனுப்பிவிடுமென்று கேட்டான்.—அதற்குப் உபபார்வோன் இவனைநோக்கி, கேள், உன் சுயதே

யெகோவா சலோமோனைநோக்கி, நான் உனக்குக்கட்டினையிட்ட என்உடன்படிக்கையையும் என்விதிகளையும் நீகாத்துக்கொள்ளாமல், இப்படிச்செய்தபடியினால் இராச்சியத்தை உன்னிடத்தினின்றும் போர்த்து, உன் தாசனுக்குக்கொடுத்துவிடுவேன்.—ஆகிலும் உன் பிதாவாகிய தாவீது உன்கினியமித்தம் உன் நாளிலே நான் அப்படிச்செய்யேன்: உன்புத்திரன்கையினின்றும் போர்த்துவிடுவேன்.—எப்படியும் நான் அந்த இராச்சியம் முழுமுதையும் போர்த்துவிடாமல், என் தாசனாகிய தாவீதின்மித்தமும், நான் தெரிந்துகொண்ட யெருஷலேயின்மித்தமும், ஒருகோத்திரத்தை உன்புத்திரனுக்குக்கொடுப்பேனென்றார்.

யெகோவா சலோமோனுக்கு விரோதமாய் டிச ஏதோமியனாகிய ஆதாத்தை எழுப்பினார்: இவன் ஏதோமியுள்ள இராசாவின் வித்தானவன்.—தாவீது ஏதோமியிலே தங்க, சேனாபதியாகிய யோவாப்பு, ஏதோமியுள்ள ஆண்மக்கள் சகலரையும் சேதிக்கும்வரைக்கும் சகல இவரவேலரோடும் அங்கே ஆறுமாதமிருந்தான்.—யோவாப் ஏதோமியுள்ள ஆண்மக்கள் சகலரையும் சங்காரஞ்செய்தபின்பு, கொலைசெய்யப்பட்டவர்களை அடக்கம்பண்ணும்படி போனபொழுது, ஆதாத் இவனும், அவனுடன் அவன் பிதாவின் தாசரில் சில ஏதோமியரும், எகிப்துக்குப்போய்விடும்படி தப்பி ஓடினார்கள்; அப்பொழுது ஆதாத் சிறுபாலகன்.—அவர்கள் மீதியானிலிருந்தெழுந்த பாரடினுக்குப்போய், பாரனிலே சிலமனிதரைக்கூட்டிக்கொண்டு எகிப்துக்கு எகிப்து இராசாவாகிய பார்வோனிடத்தில் வந்தார்கள்: அவன் இவனுக்கு ஒரு வீடுகொடுத்து, உணவுப்பொருளை ஏற்படுத்தி, சிலத்தையும் கொடுத்தான்.—ஆதாத் க. பார்வோனிடத்தில் மிகவும் தயைபெற்றான், அதனால் அவன் இராசஸ்திரியாகிய தாப்பெனென் எனனும் தன்மனைவியின் சகோதரியை இவனுக்கு விவாகஞ்செய்வித்தான்.—தாப்பெனெனின் உயிர் சகோதரி இவனுக்குக்கிணுபாத்தென்னும் ஒரு புத்திரனைப்பெற்றான், அவனைத்தாப்பெனென், பார்வோனின் வீட்டிலே முலைமறப்பித்தான்: அதனால் கிணுபாத் பார்வோனின் குடும்பத்தாரிற் சேர்ந்து, பார்வோன் புத்திரனுடன் இருந்தான்.—பின்பு தாவீது தன் முன்னோர்களோடும் மகாநித் உக திரையடைந்தானென்றும், சேனாபதியாகிய யோவாப் இறந்துபோனென்றும், எகிப்தில் ஆதாத் கேள்விப்பட்டபொழுது, பார்வோனைநோக்கி, நான் என் சுயதேசத்துக்குப்போகும்படி என்னை அனுப்பிவிடுமென்று கேட்டான்.—அதற்குப் உபபார்வோன் இவனைநோக்கி, கேள், உன் சுயதே

(யக. அதிக. க.) நிக். யக. உக. உபா. யெ. யெ. (உ) யாத். கச. யச. உபா. எ. கச. (ச) உபா. யெ. யெ. நிக். யக. உக. அதிக. அ. க. யெ. அதிக. க. ச. (இ) வச. க. க. நியா. உ. யக. உ. இரா. உ. க. யக. வச. எ. (ச) எண். யச. உ. ச. (எ) எண். க. க. இ. உ. எண். உக. உக. நியா. யக. உ. ச. உ. இரா. உ. க. யக. (க) அதிக. க. இ. அதிக. உ. (ய) வச. உ. க. அதிக. யெ. அதிக. க. க. (யக) வச. க. க. அதிக. யெ. யெ. யக. (யக) உ. சா. மு. எ. யெ. ச. வ. அ. க. க. அதிக. யெ. உ. உ. உபா. யெ. யக. க. நாளா. இ. உ. ச. (யக) உ. சா. மு. அ. யச. க. நாளா. யெ. யெ. யக. (யச) எண். உ. ச. யக. உபா. உ. யெ. யக. (உச) க. இரா. உ. யெ. யச.

சத்துக்குப்போக விரும்புகிறதென்ன; என்னிடத்தில் உனக்கென்ன குறைவென்று கேட்க, இவன் உத்தரமாய், ஒரு குறைவுமில்லை: ஆகிலும் எப்படியுமெண்ணப்போகவிடமென்றான்.

உக இலியாதாவின் புத்திரனாகிய ரேசோனென்ற வேறொரு விரோதக்காரனையும், யெகோவா உச அவனுக்குத் தோற்றுவித்தார்.—இவன் சோபாவின் இராசாவாகிய ஆத்தேசரென்னும் தன் ஆண்டவனை விட்டோடிப்போய், சோபாவிலுள்ள வர்களைத்தாவீது கொலைசெய்தபொழுது தன்னுடன் சிலசனங்களைச்சேர்த்துக்கொண்டு ஒருதளபதியானான்: இவர்கள் தமஸ்குவக்குப்போய் அங்கே வாசம் பண்ணித் தமஸ்குவை அரசாண்டார் உடுகள்.—ஆதாத் தீமைசெய்ததுமன்றி, இவனும் சலோமோனுவடைய காலமுழுவதும் இலரவேலருக்குச் சத்துருவாகி, இலரவேலரை வெறுத்து, ஆரியதேசத்தை அரசாண்டான்.

உச சேரேதாணரிலுள்ள எப்ரத்தியனும், நேபாத்தின் புத்திரனும், விதவையாகிய செருகானென்னும் ஸ்திரியின் குமாரனும், சலோமோனின் பணிவிடைக்காரனாகிய யெரோபேயாமென்பவனும் இராசாவுக்கு விரோதமாகத் தன்கையை ஒங்கிவினான்.—சலோமோன் மில்லோவைக்கட்டி, தன் பிதாவாகிய தாவீதின் இடிந்த நகரத்தைப் பழுது

உஅ பார்த்தபொழுது, யெரோபேயாம் பராக்கிரமசாலியாயிருந்தான்: இந்தவாலிபன் காரியசாமாந்தியெனன்று சலோமோன்கண்டு, யோசேப்புலமிசத்தாரின் பாரத்தை விசாரிக்கும்படி இவனைத்

உக தலைவனாக ஏற்படுத்தினான்.—அக்காலத்திலே யெரோபேயாம் யெரூஷலேமினின்று புறப்படுகிற பொழுது, ஐிலோனியனாகிய அகியாவென்னும் தீர்க்கதரிசிவழியில் இவனைக்கண்டான்; இவன் புதுவஸ்திரம் போர்த்திருந்தான்; இருவர் மாத்திரம் வயல்வெளியிலே நின்றார்கள்.—அகியா இவன்போர்த்திருந்த வஸ்திரத்தைப் பிடித்து, பன்னிரண்டுகண்டாகக்கிழித்துப்போட்டான்.—பின்பு யெரோபேயாமைநோக்கி, இந்தப்பத்துத்துண்டு

உஉ களையும் எடுத்துக்கொள்.—இலரவேலின் தேவனாகிய யெகோவா, அவர்கள் என்பார்வைக்குச் செவ்வையானதைச் செய்து, சலோமோனுவடைய பிதாவாகிய தாவீதைப்போல, என்விதிகளையும் கற்பனைகளையும் பேணி என்நெறியில் நடவாமல், என்னைவிட்டுவிலகிச் சீதோனியரின் தேவியாகிய அஷ்தோரேத்தையும், மோவாபியரின் தேவனாகிய கிமோஷையும், அம்மோன்சந்தியாரின் தேவனாகிய மில்கோமையும் வணங்கினபடியினால்,—நான் இராச்சியத்தை அவன்

கையினின்றுபேர்த்து, உனக்குப்பத்துக்கோத்திரங்களைத்தருவேன்; என் தாசனாகிய தாவீதின் மிமித்தமும், இலரவேலின் சகலகோத்திரங்களுக்கும் நான் தெரிந்துகொண்ட யெரூஷலேம்

நகரத்தினிமித்தமும், அவனுக்கு ஒருகோத்திரமிருக்கும்.—இராச்சியபாரம் முழுவதும் அவன்கை கையினின்று நீக்கமாட்டேன்: என்கட்டளைகளையும் விதிகளையும் காத்துநடந்து, என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட என் தாசனாகிய தாவீதின் மித்தமும் அவன் ஆயுள்பரியந்தம் அவனை அதிபதியாகவைத்திருப்பேன்.—ஆகிலும் இராச்சியத்தை அகிவன் புத்திரன்கையினின்றும் நீக்கி, அதிலப்பத்துக்கோத்திரங்களை உனக்குத்தருவேன்.—ஒரு கோத்திரத்தைநான் என் நாமத்தைநிறுத்தும்படி தெரிந்துகொண்ட நகரமாகிய யெரூஷலேமில், என்சமுகத்தில் என் தாசனாகிய தாவீதின் விளக்கு நித்தமும் எரியும்படி, அவன் புத்திரனுக்குக்கொடுப்பேன்.—நீ உன் முழுமனவிருப்பத்தின்படி அரசாண்டு, இலரவேலருக்கு இராசாவாயிருப்பதற்கு நான் உன்னைத்தெரிந்துகொள்வேன்.—நான் கையினின்று உனக்குக் கட்டளையிட்டதெல்லாவற்றையும் நீ கேட்டு, என்வழியில்நடந்து, என் தாசனாகிய தாவீதுசெய்தபிரகாரம் என்விதிகளையும் என்கட்டளைகளையும் பேணி, என்பார்வைக்குச் செவ்வையானவைகளைச் செய்வாயாகில், நான் உன் னோடேயிருந்து, தாவீதுக்கு நான்கட்டினதுபோல உனக்கும் ஒருநிலையானவீடுகட்டி, உனக்கு இலரவேலரைத்தருவேன்.—இந்தக்காரியத்தினிமித்தம் நகரத்தாவீதின் வழிசத்தாரைக் கிசேசப்படுத்துவேன், ஆனாலும் நித்தமும் லவென்று சொல்லுகிறொன்றான்; இவன் இராசாவுக்கு விரோதமாகக் கை ஒங்கினதற்குக்காரணம்தவையே.—அதினிமித்தம் சலோமோன் யெரோபேயாமைக்கொல்ல வகை தேடினான். யெரோபேயாம் எழுந்து எகிப்துக்குத்தப்பி ஓடி, எகிப்தின் இராசாவாகிய ஐஷாக்கிடத்தில்போய், சலோமோனின் மரணபரியந்தம் எகிப்திலிருந்தான்.

சலோமோனின் மற்றக்கிரியைகளும், அவன் சக செய்தயாவும், அவன் ஞானமும், சலோமோனின் கிரியைகள் அடங்கிய சரித்திரபுத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.—யெரூஷலேமி சஉலே சலோமோன் இலரவேலர் அனைவரமேலும் அரசாண்டகாலம் நாற்பதுவருஷம்.—சலோமோன் தன் பிதாக்களுடன் மகா நித்திரையடைந்து, தன் பிதாவாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்: அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய ரெகோபேயாம் அரசாண்டான்.

102. அதிகாரம்.

உ. சனங்கன் ரெகோபேயாமிடத்தில் சகாயம் தேடல்: சு. வாலிபருடைய ஆலோசனையினால் ரெகோபேயாம் கடினமான உத்தரம் கொடுத்தல்: யசு. இலரவேலின் பத்துக்கோத்திரத்தார் இராசுதிரோக்கு செய்தல்: உக. அவர்கள் யுத்தஞ்செய்யாதபடி ரெகோபேயாம் தீர்க்கதரிசியினால் தடுக்கப்பட்டல்: உடு. யெரோபே

(உக) உ.சாமு.அ.க. (உச) உ.சாமு.அ.க. உ.சாமு.யி.அ.யி. (உசு) அதி.யெ.உ. உ.நாளா.யி.க.க. உ.சாமு.உ.யி. (உக) அதி.க.உ.ச. (உக) அதி.யி.ச.உ. (கய) க.சாமு.யி.உ.எ. (கஉ) வ.ச.கி.ச.எ. (கடு) அதி.யெ.யி.சு.யி.எ. (கசு) அதி.யி.சு.உ. இரா.அ.யி.க. ச.வா.க.உ.யி.எ. (கஅ) யோசு.க.கி. உ.சாமு.யி.க.உ.எ. (சக) உ.நாளா.க.உ.க. (சஉ) உ.நாளா.க.க.யி. (சக) உ.நாளா.க.க.க. ம.த.க.எ.—(102. அதி.)

யாம் பத்துக்கோத்திரத்தாரை அரசாணப்பெற்று இரண்டு வக்கிரகங்களை ஸ்தாபித்தல்.

ரெகோபேயாமை இராசாவாக ஏற்படுத்தும்படி, இலரவேலரெல்லாரும் விகேமுக்குப்போன படியினால் அவனும் விகேமுக்குப்போனான்.—

உ சலோமோன் இராசாவின் சமுதத்தினின்றும் தப்பிப்போய், எகிப்திலே வாசம்பண்ணின யெரோ

க பேயாம் இதைக்கேள்விப்பட்டான்.—பின்பு அவர்கள் எகிப்திலிருந்த நெபாத்தின் புத்திரனாகிய அந்த யெரோபேயாமுக்கு ஆணைப்பி, அவனை அழைப்பித்தார்கள். யெரோபேயாமும் இலரவேலின் சமஸ்தசபையாரும் வந்து, ரெகோபேயாமை

ச நோக்கி,—உமதுபிதா சகிப்பதற்கரிய துகத்தை எங்களுக்குக்கிட்டார்: உமது பிதாவின் சமுனமான ஊழியத்தையும், அவர் எங்கள் மேலிட்டபாரமான துகத்தையும் இலருவாக்கும், நாங்கள் உமக்கு ஊழியஞ் செய்வோமென்றார்கள்.—அதற்கு அவன் அவர்களை நோக்கி, நீங்கள் போய் மூன்று நாள் பொறுத்து என்னிடத்தில் வாருங்கென்று சொல்ல, சனங்கள் போய் விட்டார்கள்.

சு ரெகோபேயாம் இராசா, தன்பிதாவாகிய சலோமோன் உயிரோடிருந்தபொழுது அவன் முன்னின்ற முதியோருடன் ஆலோசித்து, நான் இந்தச் சனங்களுக்கு என்ன உத்தரஞ்சொல்லுவேன்; நீங்களிதற்கு என்ன ஆலோசனை சொல்லுகிறீர்களென்று கேட்டக,—இவர்கள் அவனை நோக்கி, இன்றைத்தினமீநீர் அந்தச் சனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்குச் சேவித்து, அவர்களுக்குப் பிரியமான வாக்குகனாக உத்தரங்கொடுத்தால், அவர்கள் நித்தமும் உமக்குப்பணிவிடைக்காரராவார்களென்றார்கள்.—அவன் தனக்கந்த முதியோர் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, தனக்குமுன்னின்ற தன்னோடு கூடவளர்ந்த வாலிபருடன் மந்திராலோசனை செய்து,—அவர்களை நோக்கி, உமது பிதா எங்கள் மேலிட்ட துகத்தை இலருவாக்குமென்று சொல்லி, என்னிடத்தில் பேசின இந்தச் சனங்களுக்கு நாம் என்ன உத்தரஞ்சொல்லுவோம்; நீங்கள் இதற்கென்ன ஆலோசனை சொல்லுகிறீர்களென்று கேட்டக,—அவனோடு கூடவளர்ந்த அந்தவாலிபர் அவனை நோக்கி, உமது பிதா சகிப்பதற்கரிய துகத்தை எங்களுக்குக்கிட்டார், நீர் அதை எங்களுக்கு இலருவாக்குமென்று உம்மிடத்தில் சொன்ன இந்தச் சனங்களுக்கு, என் சிறுவர் என் பிதாவின் இடையிலும் பருத்திருக்கும்;—என்பிதா பாரமான துகத்தை உங்களுக்குக்கிட்டார், நான் இன்னும் உங்களுக்குத்தைப்பாரமாக்குவேன்: என்பிதா உங்களைக்கைசுகளினால் தண்டித்தார், நாளைதேன்களினால் உங்களைத்தண்டிப்பெனென்று சொல்லவேண்டமென்றார்கள்.—

௮ உமூன்றும் நாள் வாருங்கென்று இராசா சொல்லிய பிரகாரம் யெரோபேயாமும், சகலசனங்களும் உக ரெகோபேயாமிடத்தில் வந்தார்கள்.—இராசா த

னக்கு முதியோர் சொன்ன ஆலோசனையைத்தள்ளிவிட்டு, வாலிபர் சொன்ன ஆலோசனைப்படி,—சனங்களிடத்தில், என்பிதா பாரமான துகத்தை யெசு உங்களுக்குக்கிட்டார், நான் இன்னும் உங்களுக்குத்தைப்பாரமாக்குவேன்: என்பிதா கைசுகளினால் உங்களைத்தண்டித்தார், நாளை உங்களைத்தேன்களினால் தண்டிப்பெனென்று சொல்லி, அவர்களுக்குக்கடினமான உத்தரங்கொடுத்தான்.—யெசு இரேகோவா ஹீலோனியனாகிய அகியாவைக்கொண்டு, நெபாத்தின் புத்திரனாகிய யெரோபேயாமுக்குத் தாம் சொல்லியவாக்கை நிறைவேற்றும் படிக்கானகாரணமிருந்தபடியால், இராசாசனங்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

இராசா தங்களுக்குச் செவிகொடுக்கவில்லை யென்று இலரவேலர் சகலருங்கண்டபொழுது, சனங்கள் இராசாவை நோக்கி, தாவீதினிடத்தில் நமக்குப்பாகமேது; ஈஷாயின் புத்திரனோடே நமக்குச்சுத்தரமில்லை: இலரவேலரே, உங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள்: தாவீதே, உன் சுயவமிசத்தைப்பார்த்துக்கொள்ளென்றார்கள். இப்படியே இலரவேலர் தங்கத்தங்கக் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.—யூதா யெவின் ஈசுரங்களில் வாசம்பண்ணின இலரவேல் சந்தியாரை ரெகோபேயாம் அரசாண்டான்.—பின்பு ரெகோபேயாம் இராசா திறைவாங்குகிற யெசுவாகிய ஆதோராமை அனுப்ப, அவன்சாரும்படி இலரவேல்சனங்கள் சமஸ்தருங் கல்லெறிந்தார்கள். அதனால் ரெகோபேயாம் இராசா அகிதீவரமாய்த் தன் இரத்தத்தில் ஏறி, யெசுவுலேமுக்குத் தப்பிப்போய்விட்டான்.—இலரவேலர் இப்படியே இந்நாள்வரைக்கும் தாவீதின் வமிச இராசாதினத்தைத் தள்ளிவிட்டார்கள்.—யெரோபே உய்யாம்திரும்பிவந்தானென்று சமஸ்தருக்கேள்விப்பட்டபொழுது, அவனுக்கு ஆணைப்பி, அவனைச்சபைக்கு அழைப்பித்து, சமஸ்த இலரவேலருக்கும் இராசாவாக, அவனை ஏற்படுத்தினார்கள்: யூதா கோத்திரத்தாரேயன்றி வேறொருவரும் தாவீதின் வமிசத்தைப் பின்பற்றவில்லை.

ரெகோபேயாம் யெசுவுலேயில் சேர்ந்தபொழுது, சலோமோனின் புத்திரனாகிய ரெகோபேயாம் இராசியத்தைத் திரும்பத்தனக்காதினமாக்கிக்கொள்ளும்பொருட்டு, இலரவேல் வமிசத்தானுக்கு விரோதமாக யுத்தஞ்செய்யும்படி, சமஸ்த யூதாவின் வமிசத்தாரும், பேன்யாமீன் கோத்திரத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் படைஞரைக்கூடிவரும்படி செய்தான்.—ஈ சலோமோனின் புத்திர உன்னும், யூதாவின் இராசாவாகிய ரெகோபேயாமையும், யூதாவமிசத்தார், பேன்யாமீன் வமிசத்தார் சமஸ்தரையும், மற்றைச்சனங்களையும் நோக்கி,—யெசு கோவா, நீங்கள் போய் உங்கன் ச உக கோதாராகிய இலரவேல் சந்தியாரை எதிர்த்து

(க) உ.நாளா.ய.க. (உ) அதி.ய.க.உக. அதி.ய.க.ச.ய. (ச) க.சாமு.அ.ய.க.—௮௮. அதி.ச.எ. (எ) உ.நாளா.ய.எ. நீதி.ய.க. (ஐ) வச.உச. நியா.ய.ச.ச. உ.நாளா.ய.ய.க. அதி.ய.க.ய.க.க. (யசு) உ.சாமு.உ.ய.க. (யஎ) அதி.ய.க.ய.க.க. (யஅ) அதி.ச.சு. (யசு) உ.இரா.ய.எ.உக. (உ.ய) அதி.ய.க.ய.க.க.உ. (உக) உ.நாளா.ய.க.க. (உசு) வச.ய.க.

யுத்தஞ்செய்யவேண்டாம்: இந்தக்காரியம் என் னொலாயிற்று.நீங்கள்ஒவ்வொருவரும்உங்கள் உங் கள்வீடுகளுக்குப் போய்விடுங்களைன்கிருரென் உசறு, தேவனுடையவாக்கு, தேவனுடையதாச னாகிய வுமாயாவுக்குக் கிடைத்தது:அதினால் அவர்கள் யெகோவாவின் வாக்குக்குச் செவி கொடுத்து, யெகோவாவின் வாக்கின்படி திரும்பிப்போய்விட்டார்கள்.

உடு பின்பு யெரோபேயாம் எப்ராயீம் மலையில் வுதி கேமைக்கட்டி, அதில்வாசம்பண்ணினான்; அங் கிருந்துபோய்ப் பெனியேலியங்கட்டினான்.—

உஉ யெரோபேயாம், இனி இராச்சியம் தாலீதின் வயி உஎ சத்துக்குப்போய்விடும்.—இந்தச் சனங்கள் யெ கோவாவின் ஆலயத்திலே பலியிடும்படியெ ருஷலேமுக்குப்போனால், இந்தச்சனங்களுடைய இருதயம் யூதாவின் இராசாவாகிய ரெகோபே யாமென்னுந் தங்கள் ஆண்டவனிடத்திற் சார்ந் துவிடும், அதினால் அவர்கள் என்னைக் கொன்று போட்டு, யூதாவின் இராசாவாகிய ரெகோபே யாம் பட்சத்தில் போய்விடுவார்களென்று, தன்

உஅ இருதயத்திற் சிந்தித்தான்.—இப்படி ஆலோசித் து, இராசா பொன்னினால் இரண்டு கன்றுகளைச் செய்து, இலரவேலரே, யெருஷலேமுக்குப்போ கிறது உங்களுக்கு மெத்தவருத்தம்: எகிப்திலிருந்து உங்களைப் புறப்படுத்த செய்த உங்கள் தே

உக வர்களைப் பாருங்களைன்று சொல்லி, ஒன்றைப் பெத்தேவிலும், மற்றதைத்தானிலும் ஸ்தாபித் தான்.—சனங்கள் ஒன்றின் முன் ஆராதனைசெய்யும்படி தாண்டவரைக்கும்போகத் தொடங்கினார்கள்: அதனால் இந்தக்காரியம் பாவமாய் முடிந்

து.—பின்பு அவன் உயர்ந்த ஸ்தானத்தில் ஒரு வீடுகட்டி, லேவி புத்திரரிற் சேராத நீச்ச்சனங் கூஉ களை யூசாரியராக்கினான்.—யெரோபேயாம் எட்டாம் மாதம் பதினைந்தாந்தினத்தில் யூதாவின் உற் சவம்போல ஒரு உற்சவம் ஏற்படுத்தி, வேதிகையில் பலியிட்டான். அப்படியே பெத்தேவிலும் தான்செய்த கன்றுகளுக்குப் பலியிடவேந்தான்: அவன் தான்செய்த உயர்ந்த ஸ்தானங்களின் யூ

கூக சாரிகளைப் பெத்தேவிலேவைத்தான்.—தான்தன் சுய மனக்கற்பனையின்படி நியமித்த எட்டாம் மாதம்பதினைந்தாந்தினத்தில், பெத்தேவிலேதான் உண்டாக்கின வேதிகையின்மேல் பலியிட்டு, இலரவேல் சந்ததியாரினியித்தம் ஒரு உற்சவம் ஏற்படுத்தினான்: அவன் வேதிகையின்மேல்பலியிட்டு, தூபங்காட்டிவந்தான்.

100. அதிகாரம்.

க. தேவனுடையதாசனயெரோபேயாமிடத்திலுள் வாக்குச்சொல்லல்: யெ.விருத்தாகிய ஒருநீர்க் கதரிசி அந்தத் தேவதாசனுக்குப்பொய் சொல்

ல்: உய். அந்தவாக்கைநம்பினினியித்தம் அவன்கண்டிக்கப்படல்: உக. அவன் மரித்து அடக்கம்பண்ணப்படல்: கூ.யெரோபேயாம்பாவத்தில் அதிகரித்தல்.

பின்பு யெரோபேயாம் தூபங்காட்டும்படி வேதி கையின்சமீபத்தில்நிற்க, யெகோவாவின்வாக்கினாலே தேவனுடைய தாசன் ஒருவன் யூதாவின்றும்பெத்தேலுக்குவந்தான்.—அவன்வே திகையைநோக்கி, வேதிகையே, வேதிகையே, தாலீதின் வயிசத்தில் யோவியாவென்னும் ஒரு பாலகன்பிறந்து, உன்மேல்தூபங்காட்டும் உயர்ந் தஸ்தானங்களின் யூசாரிகளை உன்மேல் பலியிட வாண்; மனிதருடைய எலும்புகள் உன்மேல்தகிக்கப்படுமென்று யெகோவா சொல்லுகிருரென்று, யெகோவாவின் வாக்கின்படி வசனித்தான்.—அத்தினத்தில் அவன் ஒரு அடையாளத்தைச்சொல்லி, கேளுங்கள், வேதிகைவெடித்துப் போகும், அதின்மேலிருக்கும் சாம்பல் கொட்டுண்டுபோகும், இதுவேயெகோவா சொன்ன அடையாளமென்றான்.—யெரோபேயாம் இராசா, பெத்தேவிலுள்ள வேதிகைக்கு விரோதமாகத் தேவனுடையதாசன்சொல்லிய வாக்கைக் கேட்டபொழுது, அவனைப் பிடியுங்கொண்டு சொல்லி, வேதிகையினின்றும்கையை நீட்டி, இவன் அவனுக்குவிரோதமாக நீட்டினகை, திரும்பமுடக்கக்கூடாமல் சும்பிப்போயிற்று.—யெகோவாவுடைய வாக்கினால் தேவனுடைய தாசன்சொல்லிய அடையாளத்தின்படி வேதிகை வெடிக்க, சாம்பல் வேதிகையினின்றும் கொட்டுண்டுபோயிற்று.—அப்பொழுது இராசா தேவனுடைய தாசனைநோக்கி, நீ உன் தேவனாகிய யெகோவாவின் முகத்தைநோக்கி, என்கை முன்போலிருக்கும்படி பிராந்திக்கவேண்டுமென்றான். தேவனுடைய தாசன் யெகோவாவின் முகத்தைநோக்கிப்பிராந்திக்க, இராசாவின்கை முன்போலச்சொஸ்தமாயிற்று.—பின்பு இராசா தேவனுடையதாசனைநோக்கி; நீ என்னுடன்விட்டுக்குவந்து இளைப்பாறு, நான் உனக்கு வெருமானந் தருவேனென்றான்.—அதற்குத் தேவனுடையதாசன் இராசாவைநோக்கி, எனக்கு யெகோவா நீ அப்பம்புசிக்கவும் வேண்டாம், தண்ணீர் குடிக்கவும் வேண்டாம், போனவழியாய்ந்திரும்பவும் வேண்டாம் என்று தமதுவாக்கினால் கட்டினாயிட்டு ஒருக்கிரபடியாலும், நீர் எனக்கு உமதுவிட்டிற் பாதித்தாலும், உம்மோடே வரவு மாட்டேன், இந்தஸ்தானத்தில் அப்பம்புசிக்கவு மாட்டேன், தண்ணீர் குடிக்கவு மாட்டேனென்றான்.—பின்பு அவன்தான் பெத்தேலுக்குவந்தவழியாய்ந்திரும்பாமல், வேறு வழியாய்ப்போனான்.

(உச) உநாளா.யெ.உ (உடு) நியா.கூ.சுடு. நியா.அ.யெ. (உஎ) உபா.யெ.டு.சு. (உஅ) உ.இரா.யெ.உக. யாத்.கஉ.ச. அ. (உக) ஆதி.உஅ.யெ.சு. ஒசி.ச.யெ. நியா.யெ.உக. (கய) அதி.யெ.கூ.சு. உ.இரா.யெ.உக. (கக) அதி.யெ.கூ.சு. எண்.கூ.யெ. உ.இரா.யெ.கூ. உ.நாளா.யெ.யெ.யெ. எசேக்.சச.எ.அ. (கஉ) லேவி.உக.கூ.கூ.சு. எண்.உக.யெ. ஆமோ.எ.யெ. (கக) எண்.யெ.கூ.கூ. அதி.யெ.கூ.க.—(யெ. அதி. க.) உ.இரா.உக.யெ. அதி.யெ.உக.கூ. (உ) உ.இரா.உக.யெ. யெ. (க) ஏசா.எ.யெ. யோவா.உ.யெ. க.கொரி.க.உஉ.சு.யாத்.அ.அ. எண்.உக.எ. அ.ப.அ.உச. யாத்.யெ.சு. (எ) க.சாமு.கூ.எ. உ.இரா.யெ.யெ. (க) எண்.உஉ.யெ. க.கொரி.யெ.யெ.

யக பெத்தேவிலே விருத்தனை ஒருதீர்க்கதரிசியிருந்தான்; அவன்புத்திரர்வந்துதேவனுடையதாசன் அன்றைத்தினம் பெத்தேவிலேசெய்த கிரியைகளை அவனுக்குவிவரித்ததுமன்றி, அவன் இராசாவிடத்தில் சொல்லிய வாக்குகளையும், தவ்வெகன்பிதாவுக்குச்சொன்னார்கள்.—அவர்கள் பிதா அவர்களைநோக்கி, அவன் எந்தவழியாய்ப்போகிறுமென்றுகேட்டான்; யூதாவிலிருந்துவந்ததேவனுடைய தாசன் போனவழி இன்னதென்றுயக அவன்புத்திரரையேநோக்கி, என் கழுதையின்மேல்சேணம்வையுங்கொன்றுசொல்ல, அவர்கள் கழுதையின்மேலே சேணம்வைத்தார்கள். இவன் அயசுதிலேறி,—தேவனுடைய தாசனைத்தொடர்ந்துபோய், அவனை ஒருஅல்லோன்மரத்தின்கீழிருக்கக்கண்டு, அவனைநோக்கி, நீர்தானு யூதாவினின்றும்வந்த தேவனுடைய தாசனென்றுகேட்க, யக அவன் ஆமென்றான்.—பின்பு இவன் அவனை நோக்கி, என்னுடன் வீட்டுக்குவந்து போசன்மென்பன்னனுமென்றுசொல்ல,—அவன் எனக்கு யெகோவா, நீ அங்கே அப்பம் புசிக்கவும் வேண்டாம்; தண்ணீர்குடிக்கவும்வேண்டாம்; போனவழியாய்த் திரும்பிவரவும்வேண்டாமென்று, தமது வாக்கினாலே தெரிவித்திருக்கிறபடியால்,—யஎ நான் உம்முடன் திரும்பிவரவுமாட்டேன்; இந்தஸ்தானத்தில் உம்முடன் அப்பம்புசிக்கவுமாட்டேன்; தண்ணீர்குடிக்கவுமாட்டேனென்றான்.—யஅ அதற்கு இவன் அவனைநோக்கி, உம்மைப்போலவே நானும் ஒரு தீர்க்கதரிசி; யெகோவாவின் வாக்கினால் தூதன் ஒருவன்என்னிடத்தில், அவன் அப்பம்புசித்துத் தண்ணீர்குடிக்கும்படி அவனை உன் வீட்டுக்கு உன்னுடன் அழைத்துக்கொண்டுவாவென்று சொல்லியிருக்கிறான் என்றான். அவன் இவனுக்குச் சொன்னதுயக பொய்.—இவன் அவனுடன் கூடிக்கொண்டுபோய், அவன் வீட்டில் அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தான்.

யஉ இவர்கள் போசனபீடத்திலிருக்கிறபொழுது, யெகோவா வின்வாக்கு, இவனைத்திரும்பக் கொண்டுவந்த தீர்க்கதரிசிக்குக்கிடக்க,—அவன் யூதாவிலிருந்துவந்ததேவனுடையதாசனைநோக்கி, நீ யெகோவாவின் வாக்குக்கு அமையாமலும், உன் தேவனாகிய யெகோவா உனக்கிட்ட கட்டளையைப் பேறாமலும்,—யஉ யெகோவா உன்னைநோக்கி, அப்பம் புசிக்கவும்வேண்டாம்; தண்ணீர்குடிக்கவும்வேண்டாமென்றஸ்தானத்தில்வந்து அப்பம்புசித்து, தண்ணீர்குடித்தபடியினால், உன்பிரேதம் உன் முன்னேருடைய பிரேதவறையை அடையமாட்டாதென்று, யெகோவா சொல்லுகிறாரென்று உரத்த சத்தத்துடன்சொன்னான்.

யக அவன் போசனபாணம் பண்ணி முடிந்தபின்

யு, இவன் தான் கூட்டிக்கொண்டுவந்த தீர்க்கதரிசிக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்தான்.—அவன்போகிறபொழுது வழியில் ஒரு சிங்கம் அயசுவனுக்கு எதிர்ப்பட்டும் கொண்டுபோட்டது: அவன் பிரேதம் வழியிலே விழுந்துகிடந்தது: கழுதை இவனருகேநின்றது, சிங்கமும் பிரேதத்துக்குச் சமீபத்தில் நின்றது.—அந்த வழியாகப்போயின சில மனிதர்பிரேதம் வழியிலே கிடக்கிறதையும், அந்தப் பிரேதத்துக்கருகே சிங்கம் நிற்கிறதையும்கண்டு, முதியோராகிய தீர்க்கதரிசிவசித்தநகரத்திலேவந்து, அதைத் தெரிவித்தார்கள்.—வழியினின்றும் அவனைக் கூட்டிப்போன தீர்க்கதரிசி அதைக்கேள்விப்பட்டு, அது தேவனுடைய தாசன், அவன் யெகோவாவின் வாக்கை மீறினான்: அதனால் யெகோவா அவனைச் சிங்கத்துக்கு ஒப்பித்தார், அது யெகோவா அவனுக்குச் சொல்லிய வாக்கின்படி அவனை முறித்துக்கொண்டுபோட்டதென்றான்.—பின்பு அவன் தன் புத்திரரைநோக்கி, என் கழுதையின்மேல் சேணம் வையுங்கொன்றுசொல்ல, அவர்கள் கழுதையின்மேல் சேணம் வைத்தார்கள்.—பின்பு அவன்போய், பிரேதம் வழியிலேகிடக்கிறதையும், பிரேதத்தின் சமீபத்தில் கழுதையும் சிங்கமும் நிற்கிறதையும்கண்டான்: அந்தச் சிங்கம் பிரேதத்தைப்படுத்திப்போடவுமில்லை, கழுதையை முறித்துப்போடவுமில்லை.—தீர்க்கதரிசி தேவனுடைய தாசனின் பிரேதத்தை எடுத்து, கழுதையிலேற்றித் திரும்பக் கொண்டுவந்தான். முதியோராகிய தீர்க்கதரிசினகரத்திற்கேசர்ந்து, துக்கங்கொண்டாடி, அடக்கம்பண்ணினான்.—அவன் பிரேதத்தைத் தன் சுய கய பிரேதக்குழியில் வைத்தான்: அவர்கள், ஐயோ, எங்கள் சகோதரனே யென்றுசொல்லி, துக்கங்கொண்டாடினார்கள்.—அவன் இவனை அடக்கம் பண்ணினபின்பு, தன் புத்திரரைநோக்கி, நான் மரணமடைந்தபொழுது தேவனுடைய தாசன் அடக்கம் பண்ணப்பட்ட குழியில் என்னையும் அடக்கம் பண்ணுங்கள்; என் எலும்புகளை அவன் எலும்புகளுடன் வையுங்கள்.—பெத்தேவி கூலுள்ள வேதிகைக்குவிரோதமாகவும், ஷமாரியாவின் பட்டணங்களிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின் சகலவீடுகளுக்கும் விரோதமாகவும், யெகோவாவுடைய வாக்கின்படி அவன் உரத்த சத்தத்துடன் சொல்லிய வாக்கு நிச்சயமாய்ச் சித்திக்குமென்றான்.

இதன்பின்பு யெரோபேயாம் தனது துன்னெ ஈகறியைவிட்டுத்திரும்பாமல், மறுபடியும் நீசசனங்களை உயர்ந்த ஸ்தானங்களின் பூசாரிகளாக ஏற்படுத்தினான்: விரும்பினவன் எவனோ, அவனை ஏற்படுத்த, அவன் உயர்ந்த ஸ்தானங்களில் பூசாரியாவான்.—இந்தக்காரியம் யெரோபேயாயின் கூசவமிசத்துக்குப் பாவமாய் முடிந்தது, அதினால்

(யக) அதி.உய.கூ. (யஎ) வச.அ.கூ. (உஉ) வச.கூ. (உச) அதி.உய.கூ. (கய) எரே.உஉ.ய.அ. உ.இரா.உக.ய.எ.ய.அ. (கஉ) வச.உ. உ.இரா.உக.ய.கூ. அதி.யகூ.உச. (கக) அதி.யஉ.கூ.கூ. உ.கொரி.யக.ய.இ. உ.கொரி.யகூ.கூ. ரியா.ய.எ.ய.உ. (கச) அதி.யஉ.கூ. அதி.யச.ய.

அந்த வமிசம் சேதிக்கப்பட்டது, பூமியினின் றும் ஒழிந்துபோயிற்று.

109. அதிகாரம்.

க. தன் புத்திரன் வருத்தமாயிருக்கிறபடியால் யெ ரோபேயாம் தன் ஸ்திரியை அகியா இடத்தில னுப்பல்: ௫. அகியா துக்கத்தருள்செய்தியனுப் பல்: ௭. அபீயா மரித்து அடக்கம்பண்ணப் படல்: ௨௧. ரெகோபேயாமின் தீமையுள்ள ஆ ளுகை: ௨௫. ஜீஷாக் யெருஷலேமைக்கொள் னையாடல்: ௨௬. ரெகோபேயாமுக்குப்பின் அ பீயாம் இராச அபிஷேகம்பெறல்.

அக்காலத்திலே யெரோபேயாமின் புத்திரனாகி ய அபீயா நோயாயிருந்தான்.—அதனால் யெரோ பேயாம் தன் மனைவியைநோக்கி, நீ யெரோபே யாமின் மனைவியென்று ஒருவருக்குத்தெரியாத படி, வேஷம்மாறி, எழுந்து, ஜீலோவுக்குப்போ கும்படிவேண்டுகிறேன்: நான் இந்தச் சனங்க ளுக்கு இராசாவாவேனென்று எனக்குத்தெரி வித்த அகியா தீர்க்கதரிசி அங்கேயிருக்கிறான்;—

நீ உன்கையிலேபத்து அப்பங்கனையும், கச்சாயங் கனையும், ஒருகாகத்தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடத்தில்போ, பாலகனுக்கு என்ன சம்ப விக்குமென்று அவன் உனக்குச் சொல்லுவா னென்றான்.—யெரோபேயாமின் மனைவி அப் படியே எழுந்து, ஜீலோவுக்குப்போய், அகியா வின் வீட்டிற் பிரவேசித்தான்: அகியா முதிர்வய தானதினால் அவன் கண்கள் நிலக்கண்டிட்டு, பார்க்கக்கூடாதிருந்தான்.

அப்பொழுதையே கோவா அகியாவைநோக் கி, கேள், யெரோபேயாமின் மனைவி தன்புத்தி ரன் நோயாயிருப்பதினால் அவனைக்குறித்து உன் னிடத்தில் ஒன்றுகேட்கவருகிறான்; அவன்வே றெருளுஸ்திரிபோலவேஷம்தரித்துவருவான் என் றுசொல்லி, பின்பு அவளுக்கு இன்ன இன்னபி ரகாரம்சொல்லென்றார்.—அந்த ஸ்திரி வாசலிற் பிரவேசிக்க, அவன் காவின் சத்தத்தை அகியா கேட்டு, யெரோபேயாமின் மனைவியே, உள் னேவா, வேறெருஸ்திரிபோல வேஷம்தரித்து வந்ததென்ன; உனக்குக்கொடியசெய்தியைத் தெரிவிக்க, நான் உன்னிடத்தில் அனுப்பப்பட்டேன்.—நீபோய் யெரோபேயாமைநோக்கி, ச

னங்களில்நின்றும் உன்னை உயர்த்தி, என்சனங் களாகிய இஸரவேலருக்கு அதிபதியாக ஏற்ப டெத்தி.—இராச்சியத்தைத் தாவிதின்வமிசத்தினின் றும்போற்று உனக்குத்தந்தேன்; ஆகிலும் என் கட்டளைகளைப்பேணி, தன் பூரண இருதயத்து டன் என்னைப்பின்பற்றி, என்பார்வைக்கு நல மாணதமாதிரிஞ்செய்த எந்தாசனாகிய தாவி

தைப்போல நீ இராமல்,—உனக்குமுன்னிருந்த வர்களைல்லாரைப்பார்க்கிலும் தீங்குசெய்தாய்: எனக்குக் கோபம்மூட்ட நீ அந்நியதேவர்களை யும், வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உனக் காகச் செய்துகொண்டு, உனக்குப்புறம்பே என் னைத் தள்ளிவிட்டாய்.—ஆகையால் நான் யெ ரோபேயாமின் வமிசத்தினமேல் தீங்குவருவித் து, யெரோபேயாமின் ஒவ்வொருபுருஷரையும், இஸரவேலர்மத்தியில் அடைபட்டவனையும் வி டெபட்டவனையும் சேதித்து, ஒருவன் குப்பைக ழித்துப்போடுகிறதுபோல, யெரோபேயாமின்வ மிசத்தில்தீர்த்திருக்கிறவர்களை அற்றுப்போகும்ப டிகழித்துப்போடுவேனென்று, இஸரவேலரின் தேவனாகிய யெ கோவா சொல்லுகிறாரென் றுசொல்லு.—யெரோபேயாமின் வமிசத்திலே யெ க நகரத்திற்சாகிறவனை நாய்தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப்பறவைகள் தின்னும்: இப்படி யெ கோவா சொல்லியிருக்கிறார்.— ஆதலால் நீ எழுந்து உன்வீட்டுக்குப்போ, உன் உஉ கால் நகரத்திற் பிரவேசித்தமாதிரித்தில்பாலகன் சாவான்.—யெரோபேயாமின் வமிசத்தாருக்குள் இஸரவேலரின் தேவனாகிய யெ கோவாவுக் கேற்ற நன்மை இவனிலேகாணப்பட்டதினால், யெரோபேயாமின்வமிசத்தாருக்குள் இவன்மாத் திரம் பிரேதக்குழியைச்சேருவான்; இஸரவே லர் சமஸ்தரும் இவனிமித்தந் துக்கக்கொண்டா டிஅடக்கம்பண்ணுவார்கள்.—இன்னும்யெ கோ வா தமக்கேற்ற ஒரு இராசா இஸரவேலருக் குத்தோன்றச்செய்யும்; அன்றைத்தினம் அவன் யெரோபேயாமின் வமிசத்தைச் சேதிப்பான்: இதுதாமதமின்றி நடக்கும்.—இஸரவேலர் யெ யெ கோவாவுக்குக் கோபம்மூட்டத் தங்களுக்குத் தோப்புக்களையுண்டாக்கினபடியினால், சலத்தி லேநாணல் அசைகிறதுபோல, யெ கோவா அ வர்களை முறிந்தசையப்பண்ணி, இஸரவேலரை அவர்கள்முன்னேருக்குத்தாம் அளித்த இந்த உத் தம தேசத்தினின்றும் நிருமலமாக்கி, நதிக்கப் பால் சிதற அடிப்பார்.—தானும்பாவஞ்செய்து, இ லேஸரவேலரையும் பாவஞ்செய்யப்பண்ணின யெ ரோபேயாமின் பாவங்களினிமித்தம், இஸரவே ல்வமிசத்தாரைத் தள்ளிப்போடுவாரென்றான்.

பின்பு யெரோபேயாமின் மனைவி எழுந்து பு யெ றப்பட்டித் திரசாவுக்குவந்தான்: அவன் வாசற்ப டியிலே வர, பாலகன் இறந்துபோனான்.—அவர் யெ கள் அவனை அடக்கம்பண்ணினார்கள்; யெ கோ வா, அகியா தீர்க்கதரிசியென்னும் தமது தாச னைக்கொண்டு சொல்லிய வாக்கின்படி இஸர வேலர் சகலரும் அவனிமித்தந் துக்கக்கொண் டாடினார்கள்.—யெரோபேயாமின்மற்றக்கிரியை யெ களும், அவன் யுத்தஞ்செய்தவியதும், அரசாண் டவியதும், இஸரவேல் இராசாக்களின் சரித்திர புத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.—யெரோ உய

(108. அதி. ௨.) அதி.யெ.க.க. (க) க.சாமு.க.எ.அ. (ச) அதி.யெ.௨.௧. (எ) ௨.சாமு.யெ.எ.அ. அதி.யெ.௨. (அ) அதி.யெ.க.க. அதி.யெ.க.க.க.அ. (க) அதி.யெ.௨.௨. ௨.நாளா.யெ.யெ. நி.கி.க.௨.௨. எசேக்.௨.க.க. (ய) அதி.யெ. ௨.௧. அதி.௨.௧.௨.௧. ௨.இரா.க.அ. ௨.பா.க.௨.க. ௨.இரா.யெ.௨.௧. (யெ) அதி.யெ.ச. (யெ) வ.ச.யெ. (யெ) ௨.சாளா. யெ.யெ. (யெ) ௨.இரா.யெ.க. சங்.௫.௨.௫. யோச.௨.௬.யெ.யெ. ௨.இரா.யெ.௨.௧. யாத்.௬.யெ. (யெ) அதி.யெ. ௬. (யெ) அதி.யெ.ச.அ. உன்.ச.ச. வ.ச.யெ. (யெ) வ.ச.யெ. (யெ) ௨.நாளா.யெ.௨.

பேயாம் அரசாண்டகாலம் இருபத்திரண்டுவருஷம்: அவன் தன் பிதாக்களுடனே மகாநித்திரை அடைந்தான், அவன் புத்திரனாகிய நாதாபு அவனுக்குப்பின் அரசாண்டான்.

உக சலோமோனின் புத்திரனாகிய ரெகோபேயாம் யூதாவில் அரசாண்டான். ரெகோபேயாம் அரசாளத்தொடங்கினபொழுது அவனுக்கு நாற்பத்தொருவயது; யெகோவாதமது நாமத்தை நிறுத்தும்படி இலரவேலரின் சகல கோத்திரங்களுள்ளும் தெரிந்து கொண்ட யெரூஷலேம் நகரத்திலே பதினேழு வருஷம் அரசாண்டான்: அம்மோனியனாகிய அவன் மாதாவுக்கு நாமானென்று பெ உஉயர்.—யூதாசனங்கடையெகோவாவின் பார்வைக்குத்தீங்கு செய்தார்கள், தங்கள் முன்னோர் செய்தயாவற்றிலும் அதிகபாவஞ்செய்து, அவரைக் உக கோப்பப்படுத்தினார்கள்.—அவர்களும் உயர்ந்த மலைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பசுமரத்தின்மேலும் உயர்ந்த ஸ்தானங்களையும், சிலைகளையும், தோப்புக்களையும் ஸ்தாபித்தார்கள்.—சோதோமியரும் தேசத்தில் இருந்தார்கள்: யெகோவா இலரவேல் சந்தியார் முன்னிலையினின்றும் தள்ளின சாகியார் செய்த அருவருப்புக்கள் யாவற்றையுஞ் செய்தார்கள்.

உடு ரெகோபேயாம் இராசா அரசாண்ட ஐந்தாம் வருஷம், எகிப்து இராசாவாகிய ஐஷாக்கயெரூஷலேமை எதிர்த்துப் புறப்பட்டுவந்து, யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷங்களையும், அரமணியிலுள்ள பொக்கிஷங்களையும், எடுத்துக்கொண்டுபோனான்; அவன் சகலத்தையும் கொண்டுபோனான்: சலோமோன் செய்த பொற்கேடகங்களையையும் எடுத்துக்கொண்டு உஎ போய்விட்டான்.—அவைகளுக்குப் பிரதியாக ரெகோபேயாம் இராசா, பித்தனைப்பரிசைகளைச் செய்தான், அவைகளை அரமணியின் வாசல்காக்கும் உஅ பிரதானகாவலாளர்களில் ஒப்பித்தான்.—இராசா யெகோவாவின் ஆலயத்துக்குள் பிரவேசிக்கிறபொழுது, காவலாளர் அவைகளைப்பிடித்துக்கொண்டுபோய்த் திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.

உக ரெகோபேயாமின் மற்றக்கிரியைகளும், அவன் செய்தயாவும், யூதாவின் இராசாக்களுடைய சரித்திரபுத்தகத்தில் லலவா எழுதியிருக்கின்றன.—
உய ரெகோபேயாமுக்கும் யெரோபேயாமுக்கும் அகலர்கள் காலமுழுவதும் யுத்தம் நடந்தது.—ரெகோபேயாம் தன் பிதாக்களுடன் மகா நித்திரையடைந்து, தன்முன்னோருடன் தாலீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். அம்மோனியனாகிய அவன் மாதாவுக்கு நாமானென்றுபேர்,

அவனுக்குப்பின் அவன்புத்திரனாகிய அபீயாம் அரசாண்டான்.

யு. அதிகாரம்.

க. அபீயாம் தீமையாய் ஆளுகைசெய்தல்: க. அவன் புத்திரனாகிய ஆசா நன்றாய் இராசரிக்கஞ்செய்தல்: டக. அவனோடே இலரவேலின் இராசாவாகிய பாஷாயுத்தஞ்செய்தல்: உக. அவன் மரணமடைந்தபின் யோஷாபாத்தென்னும் அவன் புத்திரன் அபிஷேகம்பெறல்: உடு. நாதாபு பாஷா என்பவர்களின் சரித்திரம் விவரித்தல்.

நெபாத்தின் புத்திரனாகிய யெரோபேயாம் அரசாண்ட பதினெட்டாம் வருஷத்தில் அபீயாம் யூதாவின்மேல் இராசாவாகி, யூதாவருஷம் யெரூஷலேமில் அரசாண்டான். அவன் மாதாவின்பேர் மாகான், அவன் அப்ஷாலோமின் புத்திரி.—தன் பிதா தனக்குமுன்செய்த சகலபாவங்களிலும் இவன் நடந்தான்: இவன் இருதயம் இவன் பிதாவாகிய தாலீதின் இருதயம்போலத் தன் தேவனாகிய யெகோவாவைப் பூரணமாகச் சார்ந்திருக்கவில்லை.—ஆகிலும் தாலீது எத்தியனாகிய ஊரியாவின் காரியமொன்றே தவிர, தன் ஆயுள்பரியந்தம் யெகோவா தனக்குக்கட்டினாயிட்ட யாதொன்றையும் விட்டுவிடாமல், அவர் பார்வைக்குச் செய்வையானதைச் செய்துவந்தபடியினால், தாலீதினியித்தம் அவன் தேவனாகிய யெகோவா அவனுக்குப்பின் அவன் புத்திரனை நிறுத்தவும், யெரூஷலேமை நிலப்படுத்தவும், யெரூஷலேமில் அவனுக்கு ஒரு விளக்கைக்கொடுத்தார்.—ரெகோபேயாமுக்கும் யெரோபேயாமுக்கும் இவன் ஆயுள்பரியந்தம் யுத்தம் நடந்தது.—அபீயாமின் கிரியைகளும், அவன் செய்தயாவும், யூதா இராசாக்களின் சரித்திரபுத்தகத்தில் லலவா எழுதியிருக்கின்றன; அபீயாமுக்கும் யெரோபேயாமுக்கும் யுத்தம் நடந்தது.—அபீயாம் தன் பிதாக்களுடனே மகாநித்திரையடைந்தான்; அவனைத்தாலீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் புத்திரனாகிய ஆசா அவனுக்குப்பின் அரசாண்டான்.

இலரவேலரின் இராசாவாகிய யெரோபேயாம் அரசாண்ட இருபதாம் வருஷத்தில், ஆசா யூதா தேசத்துக்கு அரசனானான்.—அவன் யெரூஷலேமில் நாற்பத்தொருவருஷம் அரசாண்டான். அவன் மாதாவின்பேர் மாகான், அவன் அப்ஷாலோமின் புத்திரி.—ஆசா தன் பிதாவாகிய தாலீது செய்த பிரகாரம் யெகோவாவின் பார்வைக்கு நன்மையானதைச் செய்தான்.—அவன் தேசத்திலுள்ளும் சோதோமியரை அகற்றி, தன் பிதாக்கள் செய்த சகலவிக்கிரகங்களையும் நீக்கிவிட்டான்.—

(உக) உ.நாளா.யக.கக. வச.கக. (உஉ) உ.நாளா.யஉ.க. உபா.கஉ.உக. சங்.எஅ.டுஅ. க.கொரி.யஉ.உஉ. (உக) உபா.யஉ.உ. எசேக்.யக.உச.உடு. உ.இரா.யஎ.க.ய. எசா.டுஎ.டு. உபா.உக.யஎ. உ.இரா.உக.எ. (உடு) அதி.யக. சல. உ.நாளா.யஉ.உ. (உக) உ.நாளா.யஉ.க. அதி.ய.யஎ. (உக) உ.நாளா.யஉ.யடு. (கய) அதி.யஉ.உச. உ.நாளா.யஉ.யடு. (கக) உ.நாளா.யஉ.யக. வச.உக. உ.நாளா.யஉ.யக. மத்.க.எ.—(யடு) அதி. க.) உ.நாளா.யக.உ.உ. (உ) உ.நாளா.யக.உய. உ.நாளா.யக.உ. உ.நாளா.யக.உக. (க) அதி.யக.ச. சங்.யயக.அய. (ச) அதி.யச.அ. உ.சாமு.யக.ச.யடு. (டு) அதி.யக.கஉ.கக. உ.நாளா.உக.எ. அதி.யக.கக. (சு) அதி.யச.கய. (எ) உ.நாளா.யக.உக.உஉ. (அ) உ.நாளா.யச.க. (ய) வச.உ. (யக) உ.நாளா.யச.உ. (யஉ) அதி.யச.உச.

யசு ஆசா, தன்மாதாவாகிய மாகான் ஒரு தோப்பில் ஒரு விக்கிரகத்தைச் செய்தபடியினாலே, அவனையும் இராசாத்தியாயிராதபடி நீக்கி, அவன் விக்கிரகத்தைச் சேதித்து, கீட்ரோன் ஓடைக்குச் சமீபத்தில் தகனித்தான்.—உயர்ந்த ஸ்தானங்கள் அகற்றப்படவில்லை: ஆசாவின் இருதயம் அவனாயுள் பரியந்தம் பூரணமாக யெகோவாவைச் சார்ந்து இடதுநின்று.—அவன் தன் பிதா பரிசுத்தப்படுத்தினவைகளும், தான் பரிசுத்தப்படுத்தினவைகளும் அரிமாதிய பொன்னையும், வெள்ளியையும், பாத்திரங்களையும், யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவந்தான்.

யசு ஆசாவுக்கும், இலரவேலின் இராசாவாகிய பாஷாவுக்கும், அவர்கள் ஆயுள்பரியந்தம் யுத்தம் யெ நடந்தது.—யூதா தேசத்தின் இராசாவாகிய ஆசாவிடத்தில் ஒருவரையும் போக்குவரவு செய்ய விரும்பாமல், இலரவேலின் இராசாவாகிய பாஷா யூதாதேசத்தை எதிர்த்துப் புறப்பட்டு, ராமாவைக் கட்டினான்.—அப்பொழுது ஆசா யெகோவாவின் ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லாவெள்ளியையும், பொன்னையும், பொக்கிஷங்களையும் எடுத்துத் தன் தாசர்கையில் ஒப்பிட்டு: ஆசா இராசா, தமஸ்கு நகரத்தில் வாசாயிருந்த சூரியா இராசாவும், எசியோனின் பெளத்திரனும், தப்ரிம்மோனின் புத்திரனும் அரிமாதியபெற்ற

யசு தந்திடத்தில், —எனக்கும் உமக்கும், என் பிதாவுக்கும் உம்முடைய பிதாவுக்கும் உடன்படிக்கையிருக்கின்றது: ஆதலால் பொன் வெள்ளி பரிதானம் அனுப்புகிறேன்; இலரவேலின் இராசாவாகிய பாஷா என்னைவிட்டு நீங்கும்படி, நீர்வந்து இலரவேலின் இராசாவாகிய பாஷாவுடனிருக்கிற உடன்படிக்கையைத் தள்ளிப்போடுமென்று சொல்லச்சொல்லி, அனுப்பினான்.—

உய அப்படியே பென்றதைத், ஆசா இராசாவின் சொற்கேட்டு, தனக்கிருந்த சேனைகளுக்கிப்புகளை இலரவேலின் நகரங்களை எதிர்த்தும்படி அனுப்பி, ஈயோனையும், தாணையும், ஆபேல் பேத்மா காவையும், கின்னிரோத்தனைத்தையும், நப்தாலியின் சமஸ்த தேசத்தோடுஞ் சங்காரஞ்செய்தான்.—பாஷா இதைக்கேள்விப்பட்டபொழுது, ராமாவைக்கட்டாமல் விட்டுவிட்டு, திர்சாவிலே உடையொழிந்தான்.—பின்பு ஆசா இராசா, ஒருவருந் தப்பாதபடிக்கு எல்லாரும் பாஷா கட்டின ராமாவைச்சேர்ந்த கற்களையும், மரங்களையும் எடுத்துக்கொண்டுவரும்படி, யூதா தேசமெங்கும் பிரசித்தப்பண்ணுவதற்கான; அவைகளினால் ஆசா இராசா பேன்யாமீன் கோத்திரத்திலுள்ள கோபாவையும் மிஸ்பாவையுங்கட்டினான்.

உக ஆசாவின் மற்றக்கிரியைகளையாவும், அவனுடைய சமஸ்தபரக்கிரமமும், அவன் செய்த சக

லமும், அவன் உண்டாக்கினது இன்னதினன தென்பதும், யூதாவின் இராசாக்களுடைய சரித்திரபுத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன: அவன் முதிர்வயதானகாலத்தில் அவன் கால் வருத்தமாயிருந்தான்.—ஆசா தன் பிதாக்களுடன் மகா நித்திரையடைந்து, தன் பிதாக்களுடன் தன் பிதாவாகிய தாலீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்: அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய யோஷாபாத் இராசாவானான்.

யூதாதேசத்தின் இராசாவாகிய ஆசா அரசாண்ட இட இரண்டாம் வருஷத்தில், யெரோபேயாமின் புத்திரனாகிய நாதாபு இலரவேலரை அரசாண்டது இரண்டாம் வருஷம் இலரவேலரை அரசாண்டான்.—அவன் யெகோவாவின் பார் உகவைக்குத்தீங்கு செய்து, இலரவேலர்பாவஞ்செய்வதற்குக் காரணமாயிருந்த தன் பிதாவின் பாவ வழியிலே நடந்தான்.

ஈஷகார் வயிசத்தானும், அகியாவின் புத்திர உள நாமாகிய பாஷா அவனுக்கு விரோதமாய்த் தரா லோசனைபண்ணி, நாதாபும், இலரவேலர் சமஸ்தரும், பெலிஸ்தியரைச்சேர்ந்த கிப்தோனே மூற்றிக்கைபோடுகையில், பாஷா அவனைக்கிப்தோனிலே சங்கரித்தான்.—யூதாவின் இராசாவாகிய ஆசா அரசாண்ட மூன்றாம் வருஷத்தில் பாஷா அவனைக்கொன்று, அவனுக்குப்பின் இராசாவானான்.—யெரோபேயாம் செய்ததும், இலரவேலரைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தமும், இலரவேலரின் தேவனாகிய யெகோவாவைக் கோபப்படுத்திய கோபத்தினிமித்தமும்,—யெகோவா ஜீலோனியனாகிய கூல அகியாவென்னும் தமதுதாசனைக்கொண்டு சொல்லியவாக்கின்படி, அவன் தான் அரசாண்ட காலத்தில், யெரோபேயாமின் வயிசத்தார் யாவரையும் சங்கரித்தான்: யெரோபேயாமுக்கு ஒரு பிராணியாகிலும் மிஞ்சவிடாமல் சங்கரித்தான்.

நாதாபின் மற்றக்கிரியைகளும், அவன் செய்த நகர யாவும், இலரவேலரின் இராசாக்களின் சரித்திரபுத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன.—ஆசாவுக்கும், இலரவேலின் இராசாவாகிய பாஷாவுக்கும், அவர்கள் ஆயுள்பரியந்தம் யுத்தம் நடந்தது.—யூதாவின் இராசாவாகிய ஆசா அரசாண்ட மூன்றாம் வருஷத்தில், அகியாவின் புத்திரனாகிய பாஷா திர்சாவில் இலரவேலரை வருக்கும் இராசாவாகி, இருபத்துநாலு வருஷம் அரசாண்டான்.—அவன் யெகோவாவின் பார் உகவைக்குத்தீங்கு செய்து, யெரோபேயாமின் வழியிலும் இலரவேலரைப்பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.

யசு. அதிகாரம்.
க. யெக. பாஷாவுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிச

(யசு) உ.நாளா.யெ.யசு. யாத.கூ.உ.உ. (யசு) அதி.உ.உ.சக. உ.நாளா.யெ.யசு. வச.க. (யசு) உ.நாளா.யசு.க. யோச.யசு.உ.உ. அதி.யசு.உ.உ. (யசு) உ.நாளா.யசு.உ. அதி.யசு.உ.உ. (உய) உ.நாளா.யெ.உசு. சியா.யசு.உசு. உ.சாமு.உ.யசு. (உஉ) உ.நாளா.யசு.க. யோச.உ.க.யெ. யோச.யசு.உசு. (உக) உ.நாளா.யசு.யெ. (உச) உ.காளா.யெ.க. மத்.க.யசு. (உசு) அதி.யசு.கூ. (உஎ) அதி.யசு.யசு. யோச.யசு.சச. (உக) அதி.யசு.க.யசு. (கூ) அதி.யசு.யசு. (கூஉ) வச.யசு. (கூச) அதி.யசு.உ.உ.உ.உ. (யசு. அதி.)

எஞ்சொல்லல்: அ. சிம்றி துரோகஞ்செய்தல்: ஐக. யெகூசொல்லிய தீர்க்கதரிசனஞ்செய்திபெறல்: யடு. உம்றி இராசாபிஷேகம்பெறல்: சிம்றி தடுக்கப்படல்: உக. உம்றியினால் திப்னீதோல்வியடைதல்: உகூ. உம்றிஷ்டமாரியாவை உண்டாக்கல், அவன் தீமையாய் அரசானல்: உகூ. ஆகாப் இராசாவாகித் தீமையாய் அரசானல்: ஈச. யொர்கோ திரும்பவுக்கட்டப்படல்.

பின்பு பாஷாவுக்கு விரோதமாய், நான் உன்னைத்தாளியினின்றும் உயர்த்தி, —என்சனங்களாகிய இஸரவேலருக்கு அதிபதியாக்கினேன்; நீ யெரோபேயாமின் வழியில் நடந்து, என்சனங்களாகிய இஸரவேலர் தங்கள் பாவங்களினாலே என்னைக் கோப்பபடுத்தும்படி அவர்களைப்பாவஞ்செய்ய ஏவினதினால், —நான் பாஷாவின் வமிசத்தையும், அவன் வமிசத்தின் சந்ததியாரையும் நீக்கிப்போட்டு, உன் வமிசத்தை நெபாதின் புத்திரனாகிய யெரோபேயாமின் வமிசத்தைப்போலாக்குவேன்.—பாஷாவின் சந்ததியாரில் நகரத்திற்காகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப்பறவைகள் தின்னுமென்று, யெகோவாவின் வாக்கு அனானியின் புத்திரனாகிய யெகூவுக்குக்கிடைத்தது.—பாஷாவின் மற்றக்கிரமமும், அவன் செய்ததும், அவன் பரக்கிரமமும், இஸரவேலரின் இராசாக்களின் சரித்திர புத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன.—பாஷா தன் பிதாக்களுடன் மகா நித்திரையடைந்து, திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான்: அவனுக்குப் பின் அவன் புத்திரனாகிய ஏலா இராசாவானான்.—பாஷா தன் கைக்கிரமையினாலே யெகோவாவைக் கோப்பபடுத்தி, அவர் பார்வைக்குச் செய்தசகலநீங்குகளினிமித்தமும் யெரோபேயாமின் வமிசத்தார்போலாகி, அவனைக்கொன்றுபோட்டினிமித்தமும், இவனுக்கும், இவன் வமிசத்துக்கும் விரோதமாக யெகோவாவின்வாக்கு அனானியின் புத்திரனாகிய யெகூவென்னுந் தீர்க்கதரிசிவழியாய் வந்தது.

ஆ யூதாதேசத்தின் இராசாவாகிய ஆசா அரசாண்ட இருபத்தாரும் வருஷத்தில், பாஷாவின் புத்திரனாகிய ஏலா, திர்சாவில் இஸரவேலருக்கு இராசாவாகி, இரண்டெருஷ்டம் அரசாண்டான்.—அவன் தன், இரதங்களிற் பாதிக்கு அதிபதியாகிய சிம்றி என்னுந் தன் தாசன் அவனுக்கு விரோதமாய் துராலோசனைபண்ணி, திர்சாவிலுள்ள தன் வீட்டாகாரியாகிய அர்ச்சாவின் வீட்டிலே குடித்து வெறித்திருக்கையில், —சிம்றிவந்து, யூதாதேசத்தின் இராசாவாகிய ஆசா அரசாண்ட இருபத்தேழாம் வருஷத்தில் அவனை அடித்துக்கொன்று, அவனுக்குப் பிரதியாக அரசாண்டான்.

ஐக அவன் இராசிய ஆரம்பத்தில் சிங்காசனத்தி

லேவீற்றிருந்தவுடனே, பாஷாவின் குடும்பத்தார் சமஸ்தரையும் கொலைசெய்தான்: அவன் இனத்தார்களிலும் சிநேகிதர்களிலும் ஒரு ஆண்பின்னையையும் உயிரோடே விடவில்லை.—பாஷாவும், உட அவன் புத்திரனாகிய ஏலாவும், தங்கள் விக்கிரகங்களினால் இஸரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கோப்பபடுத்திச் செய்ததும், இஸரவேலரைச் செய்யப்பண்ணினதுமான அவர்களுடைய எல்லாப்பாவங்களினிமித்தமும், —யெகோவா பாஷாவுக்கு விரோதமாய் யெகூ யெவென்னுந் தீர்க்கதரிசியைக்கொண்டெசொல்லிய வாக்கின்படி, சிம்றி பாஷாவின் குடும்பத்தாரையாரையும் சங்கரித்தான்.—ஏலாவின் மற்றக்கிரமமும், அவன் செய்தயாவும், இஸரவேலரின் இராசாக்களின் சரித்திர புத்தகத்தில் லவா எழுதியிருக்கின்றன.

யூதாதேசத்தின் இராசாவாகிய ஆசா அரசாண்ட இருபத்தேழாம் வருஷத்தில், சிம்றி திர்சாவிலே ஏழுநாள் அரசாண்டான். அப்பொழுது, சனங்கள் பெலஸ்தியரைச்சேர்ந்த கிப்தோனிலே பானயமிறங்கியிருந்தார்கள்.—அப்படியும் ஐசையமிறங்கியிருந்த சனங்கள், சிம்றி துராலோசனைபண்ணி இராசாவைக் கொன்றுபோட்டானென்று சொல்லக்கேட்டார்கள்: அதினால் இஸரவேலர் சமஸ்தரும் அன்றைத்தினம் பானயத்திலே சேனைக்கதிபதியாகிய உம்றியை இஸரவேலருக்கு இராசாவாக ஏற்படுத்தினார்கள்.—உம் யெறியும், அவனோடுகூடிய சமஸ்த இஸரவேலரும், கிப்தோனை விட்டுப்போய், திர்சாவை முற்றிக்கைபோட்டார்கள்.—நகரம் பிடிக்கப்பட்டதென்று கண்டவுடன், சிம்றி இராசாவின் வீடாகிய அரமனையிற் பிரவேசித்து, தன் தலையினமேலெளரியும்படி அரமனையிலே நெருப்புக்கொளுத்தி, —தான் யெகோவாவின் பார்வைக்குத் தீங்கு யெசெய்த பாவங்களினிமித்தமும், இஸரவேலர் பாவஞ்செய்வதற்குக் காரணமாயிருந்த யெரோபேயாமின் பாவவழியில் நடந்தினிமித்தமும், அதில் இறந்துபோனான்.—சிம்றியின் மற்றக்கிரமமும், அவன் செய்ததுரோகமும், இஸரவேலரின் இராசாக்களுடைய சரித்திர புத்தகத்தில் லவா எழுதியிருக்கின்றன.

அப்பொழுது இஸரவேல்சனங்கள் இருபிரி உகவுபட்டார்கள்: பாதிச்சனங்கள் கீனத்தின் புத்திரனாகிய திப்னீயை இராசாவாக ஏற்படுத்தும்படி அவனைப்பின்பற்ற, பாதிச்சனங்கள் உம்றியைப்பின்பற்றினார்கள்.—உம்றியைப்பின்பற்றிய சஉஉனங்கள் கீனத்தின் புத்திரனாகிய திப்னீயைப்பின்பற்றிய சனங்களை மேற்கொண்டார்கள்: திப்னீ இறந்துபோனான், உம்றி அரசாண்டான்.

யூதாதேசத்தின் இராசாவாகிய ஆசா அரசாண்ட உகூ முப்பத்தொராம் வருஷத்தில், உம்றி இஸர

(க) அதி. ஐச. ஏ. (உ) அதி. யடு. ஈச. (ஈ) வச. ஐக. அதி. ஐச. ய. (ச) வச. ஏ. உ. கொரி. ஐக. உ. அதி. ஐச. ஐக. (ஐ) உ. நாளா. ஐக. க. (க) அதி. ஐச. யெ. (எ) வச. க. அதி. யடு. உ. ஏ. உ. க. ஒசி. க. ச. (ஊ) உ. இரா. க. க. க. (யக) க. சாமு. உ. ஐ. உ. க. (யஉ) உ. பா. க. உ. உ. க. ச. சாமு. ய. உ. உ. க. ஏ. சா. ச. க. உ. க. யோனா. உ. அ. க. கொரி. அ. ச. (யக) வச. க. வச. க. (யடு) அதி. யடு. உ. ஏ. (யக) அதி. ய. உ. உ. அ.

வேலருக்கு இராசாவாகி, பன்னிரண்டு வருஷம் அரசாண்டான். அவன் தீர்சாவில் ஆறுவ உசுருஷம் ஆளுகையெய்தான்.—அவன் வேடுமேரின் கையினின்றும் ஷமாரியாமலையை இரண்டுகிட்டுக் கோர் வெள்ளிக்குக்கொண்டு, மலையின்மேல் நகரத்தைக்கட்டி, தான் கட்டின நகரத்துக்கு, அம்மலைக்குரியவனாகிய வேடுமேரின் நாமத்துக்கொத்த உடு ஷமாரியாவென்னும் பெயரைத்தரித்தான்.—உம்றியெய்கோவாவின் பார்வைக்குத் தீங்கு செய்து, தனக்கு முன்னிருந்தவர்கள் எல்லாரைப்பார்க்க உசு கிலும்கேடாய் நடந்தான்.—இலரவேலர் தங்கள் விக்கிரகங்களினால் இலரவேலின் தேவனாகிய யெகோவாவைக் கோப்படுத்தும்படி, பாவுஞ்செய்வதற்குக்காரணமாயிருந்த நெபாத்தின் புத்திரனாகிய யெரோபோயாமின் எல்லாப்பாவ உள நெறிகளிலும் அவன் நடந்தான்.—உம்றிசெய்தமற்றக்கிரமமும், அவன் காட்டிய அவன் பராக்கிரமமும், இலரவேலரின் இராசாக்களுடைய சரித்திர புத்தகத்தில் அல்லவா எழுதிய உசுருக்கின்றன.—உம்றி தன் பிதாக்களுடனே மகாநித்திரையடைந்து, ஷமாரியாவில் அடக்கம் பண்ணப்பட்டான்: அவன் புத்திரனாகிய ஆகாப் அவனுக்குப்பின் அரசாண்டான்.

உசு யூதாதேசத்தின் இராசாவாகிய ஆசா அரசாண்டமுப்பத்தெட்டாம் வருஷத்தில், உம்றியின் புத்திரனாகிய ஆகாப் இலரவேலருக்கு இராசாவானான்: உம்றியின் புத்திரனாகிய ஆகாப் இலரவேலரை ஷமாரியாவில் இருபத்திரண்டுவருஷம் அகய ரசாண்டான்.—உம்றியின் புத்திரனாகிய ஆகாப் தனக்கு முன்னிருந்தவர்களெல்லாரிலும் யெகோவாவின் பார்வைக்கு அதிக தீங்கு செய்து தான்.—நெபாத்தின் புத்திரனாகிய யெரோபோயாமின் பாவவழியில் நடப்பது அற்பமென்றெண்ணுவதுபோல், சீதோனியரின் இராசாவாகிய இத்தபகாலின் புத்திரியாகிய யெசேபேலை விவாகஞ்செய்ததமன்றி, போய்ப்பாகாலைச்சேவித்து, ௩௨ வழிப்பட்டான்.—தான் ஷமாரியாவில் கட்டின பாகாலின் ஆலயத்தில் பாகாலுக்கு ஒருவேதிகையை எடுப்பித்தான்.—ஆகாப் ஒரு அஷிரிவிருட்சத்தை நாட்டினான்; ஆகாப் தனக்கு முன்னிருந்த இலரவேலின் எல்லா இராசாக்களைப் பார்க்கிலும், இலரவேலின் தேவனாகிய யெகோவாவை அதிகமாகக்கோப்படுத்தினான்.

௩௪ அவன் நான்களிலே பெத்தேலூரானாகிய ஈயேல் யெரீகோவைக்கட்டினான்: தானின் புத்திரனாகிய யோசவானைக்கொண்டு யெகோவா சொல்லிய வாக்கின்படி அவன் அதற்கு அத்திபாரம்போடுகையில், அவன் மூத்தமகனாகிய அபீராமும், அவன் அதின் வாசல்களைஸ்தாபிக்கையில் அவன் இளையமகனாகிய செகூப்பும் இறந்துபோனார்கள்.

யெ. அதிகாரம்.

௧. இலீசா கெரீத் ஓடையினிடத்தில் அனுப்பப்பட்டு காகத்தினால் காக்கப்படல்: அ. சாரிபாத்திலுள்ள ஒரு விதவையினிடத்தில் அனுப்பப்படல்: யெ. அந்த விதவையின் புத்திரனை உயிர்ப்பித்தல்: உசு. அந்த விதவையின் விசுவாசம்.

இலியாத்ஊராரிற்சேர்ந்ததிஷ்டியனாகிய இலீசா ஆகாப்பைநோக்கி, இலரவேலின் தேவனாகிய யெகோவா நித்திரயானால், இந்தவருஷங்களில் என் வாக்கினால்ன்றி, மழையும் பனியும் பெய்யாதிருக்குமென்று நான் அவர் முன்னின்ற சொல்லுகிறேன்.—பின்பு நீ இவ்விடத்தை நீங்கி கிழக்கை நோக்கிப்போய், யோர்தானுக்கெதிர்ப்புறத்திலிருக்கிற கெரீத்என்னும் சிற்றற்றின் சமீபத்தில் ஒளித்துக்கொண்டிரு;—அந்த ஆற்றிலே நீபானம் பண்ணுவாய், அங்கே உன்னைப்போஷிப்பிக்கும்படிக்கு நான் காகங்களுக்குக் கட்டினையிட்டேனென்று,—யெகோவாவின் வாக்கு அவனுக்குக்கிடைத்தது.—அவன் யெகோவாவின் வாக்கின்படி புறப்பட்டுப்போய், யோர்தானுக்கெதிர்ப்புறத்திலுள்ள கெரீத்தென்னும் ஆற்றின் சமீபத்தில் தங்கினான்.—காகங்கள் காலையில் அப்பமும் மாமிசமும், மாலையில் அப்பமும் மாமிசமும் அவனிடத்தில் கொண்டுவந்தன; அவன் ஆற்றிலேரம்பானம்பண்ணினான்.—சிலநாள்கொன்றபின் மழைபெய்யாதபடியினால், ஆறுவற்றிப்போயிற்று.

அப்பொழுது, நீ எழுந்து சீதோனைச் சேர்ந்த சாரிபாத்துக்குப்போய், அங்கே தங்கு: அங்கே உன்னை ஆதரிக்கும்படி ஒரு விதவைக்குக்கட்டினையிட்டேனென்று,—யெகோவாவின் வாக்கு அவனுக்குக்கிடைத்தது.—அதிலால் அவன் எழுந்து சாரிபாத்துக்குப்போனான். நகரவாசலில் அவன் சேர்ந்தபொழுது அந்தவிதவை அவன்கேவிறகுபொறுக்கிக்கொண்டிருந்தான்: அவன் அவளைக்கூப்பிட்டு, நான் பானம்பண்ணும்படி ஒரு பாத்திரத்திலே கொஞ்சத் தண்ணீர் கொண்டுவரும்படி வேண்டுகிறேனென்றான்.—அவன் கொண்டுவரும்படி போகையில், அவன் அவளைக்கூப்பிட்டு, கையில் ஒருதுண்டு அப்பமுங் கொண்டுவரும்படி வேண்டுகிறேனென்றான்.—அதற்கவள், என்னிடத்தில் ஒரு அப்பமுமில்லை, உபாத்திரத்தில் ஒருபிடிமாவும், கலசத்திலேகொஞ்சுஎண்ணெயுமிருக்கின்றனவென்று நித்திய தேவனாகிய யெகோவாவைக்கொண்டுச்சொல்லுகிறேன்: நானும் என்மகனும் இறந்துபோகுமுன்புகிக்கும்படி, அதை எனக்கும், அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டுவிறகு பொறுக்குகிறேனென்றான்.—இலீசா அவளைநோக்கி, நீ யெய்யப்படவேண்டாம்; போய், நீசொன்னபடிசெய்: முன்னேஎனக்குக்கொஞ்சம் அப்பஞ்சுக்கட்டு

(உடு) அதி. யெ. ௩௩. உ. இரா. யெ. ௨௪. யோவா. ச. ச. மீகா. ௬. யெ. (௨௪) வச. யெ. வச. யெ. (௩௪) உபா. எ. ௩. ரியா. யெ. ௪. அதி. ௨௧. உடு, ௨௪. உ. இரா. யெ. யெ. (௩௨) உ. இரா. யெ. ௨௧, ௨௪, ௨௪. (௩௬) உ. இரா. யெ. ௩. எரே. யெ. ௨. வச. யெ. அதி. ௨௧. உடு. (௩௪) யோச. ௬. ௨௪.—(யெ. அதி. ௧.) லூக். ௧. யெ. லூக். ௪. ௨டு. உ. இரா. ௩. யெ. உபா. யெ. யா. ௧. யெ. லூக். ௪. ௨டு. (அ) ௧ப. ௨. யெ. லூக். ௪. ௨௪.

கொண்டவா, பின்பு உனக்கும் உன்மகனுக்கும்
 வசு சுட்டுக்கொள்ளலாம்.—யெ கோ வா பூயியின்
 மேல் மழைபெய்விக்கும்வரைக்கும், பாத்திரத்
 தின் மா குறைந்துபோகவுமாட்டாது, கலசத்
 தின் எண்ணெய் ஒழிந்துபோகவுமாட்டாதென்
 று இலரவேலின் தேவனாகிய யெ கோ வா
 ய்தி சொல்லுகிறாரென்றான்.—அவன்போய், இலீசா
 வின் சொற்படிசெய்தான்: அவளும், அவனும்,
 அவன் குடும்பத்தாரும், நெடுநாள்பொசனம்பண்
 வசு ணினார்கள்.—யெ கோ வா இலீசாவைக்கொண்
 டெசொல்லியவாக்கின்படி, பாத்திரத்தின் மா கு
 றையவுமில்லை, கலசத்தின் எண்ணெய் ஒழிய
 வுமில்லை.

வெ இவைகள் நடந்தபின்பு, வீட்டு எசமானியா
 கிய அந்த ஸ்திரியின் மகன் நோயாயிருந்தான்;
 அவன் நோய் அதிகப்பட்டதினால், அவன் ஆவி
 வெ நீங்கிவிட்டது.—அப்பொழுது அவன் இலீசா
 வைநோக்கி, தேவனுடைய தாசனே, உனக்
 கும் எனக்கும் என்ன; நீர் என்பாவத்தைநீனைப்
 பூட்டவும், எனனுடைய மகனைக்கொலைசெய்
 யவும் வந்தீராவென்று சொல்ல, —அவன் அவ
 னைநோக்கி, உன்மகனை என்னிடத்தில் தாவென்
 றுசொல்லி, அவன் மடியிலிருந்து அவனை எடுத்து
 தான் தான் இருந்த மேல் அறைக்குக்கொண்டு
 உயபோய், தன் கட்டிலின்மேல்வைத்து, —யெ கோ
 வாவைநோக்கி, என் தேவனாகிய யெ கோ வா
 வே, எனக்கு வசதிக்கு இடந்தந்த விதவையின்
 புத்திரனைக்கொண்டு, அவளுக்குத் தீங்கை வரு
 வித்தீராவென்று சொல்லிப் பிரார்த்தனைபண்ணி
 உக ளான்.—பின்னும் அவன் அந்தப்பிள்ளையின்மேல்
 மூன்றுதரங்குப்புறச்சாய்ந்து, யெ கோ வாவை
 நோக்கி, என் தேவனாகிய யெ கோ வாவே,
 இந்தப்பிள்ளையின் ஆத்தமம்இதிற்புகும்படிசெய்
 ய உம்மை வேண்டுகிறேனென்று சொல்லிப் பி
 உஉ ரார்த்தனைபண்ணினான்.—யெ கோ வா இலீ
 சாவின் பிரார்த்தனையைக்கேட்டார்; பின்னையின்
 ஆத்தமம் அவனுக்குள்புக, அவன் உயிர்பெற்
 உக ளான்.—அப்பொழுது இலீசாபிள்ளையை எடுத்து,
 மேலறையிலிருந்து கீழ் வீட்டிற்குள்ளேகொண்
 டெவந்து, அவன் மாதாவிடத்தில் ஒப்பித்து, உன்
 மகன் உயிர்த்துவிட்டான் பாரென்றான்.

உச அந்தஸ்திரி இலீசாவைநோக்கி, நீர் தேவனு
 டைய தாசனென்றும், உமதுவாயில் தோற்றும்
 யெ கோ வாவின் வாக்குச் சத்தியமென்றும்,
 இதனால் அறிகிறேனென்றான்.

யெ. அதிகாரம்.

க. பஞ்சகாலத்தில் இலீசா ஆகாப்பிடத்தில் அ
 னுப்பப்படல்: எ. ஒபதியாவைச்சந்தித்து அவ
 னோடே சம்பாஷித்தல்: வெ. இலீசா ஆகாப்
 பைக்கண்டித்து ஆகாயத்தினின்று அக்கினிவந்
 ததினால் பாகாவின் ஆசாரியரையுணர்த்தல்: சக.
 இலீசாசெய்தபிரார்த்தனைக்குமழைபெய்தல்.

நெடுநாள்சென்றபின்பு இலீசாவுக்கு, நீபோய்
 ஆகாப்பினிடத்தில் வெளிப்படு; நான் பூயியின்
 மேல் மழை வருஷிக்கப்பண்ணுவேனென்று,
 மூன்றாம்வருஷம் யெ கோ வாவின் வாக்குச்
 சிடைத்தது.—இலீசா ஆகாப்பிடத்திலே வெளிப்
 படும்படி போனான். அக்காலத்திலே ஷமாரியா
 வில்கொடிதானபஞ்சமுண்டாயிருந்தது.—ஆகாப்
 தன்விட்டுக்கு அதிகாரியாயிருந்த ஒபதியாவை
 அழைத்தான். அந்த ஒபதியாயெ கோ வாவுக்கு
 மிகவும் பயப்பட்டுநடக்கிறவனாயிருந்தான்.—அ
 தினாலே யெசேபேல்யெ கோ வாவின் நீர்க்க
 தரிசிகளைச் சேதித்தபொழுது, ஒபதியா தறுதீர்க்
 கதரிசிகளைச்சேர்த்து, ஒவ்வொரு கெபிக்கு ஐம்
 பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களு
 க்கு அப்பமுஞ் சலமுங்கொடுத்து, அவர்களைப்
 பாலித்துவந்தான்.—ஆகாப் ஒபதியாவைப்பார்த்
 து, சகல மிருகங்களுஞ்சேதப்படாமல், குதிரைக
 ளையும்கோவேறுகழுதைகளையும், காத்துக்கொள்
 ளும்படி நமக்குப்புல்லு அகப்படவுங்கூடும், நீ
 தேசத்திலுள்ள எல்லா நீருற்றுக்களிடத்திலும்,
 எல்லா ஓடைகளிடத்திலும் போவென்றான்.—
 தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அவர்கள் அ
 கைப்படுத்துக்கொண்டார்கள்.

ஆகாப் ஒருவழியை தனித்துப்போக, ஒபதி
 யாவும் மறுவழியாய்த் தனித்துப்போனான்; ஒப
 தியாவழியிலேசெல்லுகையில், இலீசா இவனுக்
 கெதிர்ப்பட்டான். இவன் அவனையறிந்து, தலை
 குனிந்துவணங்கி, என் ஆண்டவனாகிய இலீசா
 நீர்நானாவென்றுகேட்க, —அவன் இவனைநோக்
 கி, நான்தான்: நீபோய், இலீசா இங்கேயிருக்கி
 ருனென்று உன் ஆண்டவனுக்குச் சொல்லென்
 றான்.—அதற்கிவன் ஆகாப் என்னைக்கொன்று
 க போடும்படிக்கு, அவன்சையில் உமதுயாளை
 ஒப்பிக்க, நான் என்பாவஞ்செய்தேன்.—என்
 வெ ஆண்டவன், உம்மைத்தேடும்படி ஆளனுப்பாத
 சாதியும்இராச்சியமுமில்லை: அவரிடையென்று
 அவர்கள்சொன்னபொழுது, அவர்கள்உம்மைக்
 காணவில்லையென்பதற்கு, அந்தந்த இராச்சியத்
 தாரிடத்திலும், சாதியாரிடத்திலும் ஆணைவாங்
 கிக்கொண்டானென்று உமது நித்திய தேவனாகி
 யெ கோ வாவைக்கொண்டு சொல்லுகி
 றேன்.—இப்பொழுது நீர், இலீசா இங்கே யெ
 ருக்கிறுனென்று உன்ஆண்டவனுக்குப்போய்ச்
 சொல்லென்றுசொல்லுகிறீர்.—நான் உம்மைவிட்
 வெ நீங்கினமாத்திரத்திலே, யெ கோ வாவின்
 ஆவி எனக்குத்தெரியாத இடத்திற்கு உம்மைக்
 கொண்டபோய்விடவுங்கூடும், அதினால், நான்
 ஆகாப்புக்குப்போய்த் தெரிவித்த பின்பு அவன்
 உம்மைக் காணுகிறுந்தால், என்னைக் கொண்டு
 போவானே: உமதுதாசனாகிய நான் என் சி
 றுபிராயமுதற்கொண்டெயெ கோ வாவுக்குப்ப
 யந்துநடக்கிறேன்.—யெசேபேல் யெ கோ வா யெ

(வெ) ஓக்.கி.அ.(உக)உ.இரா.ச.கூச.கூடு.(உஉ)எபி.யெ.கூடு.(உச)யோவா.கூ.உ. யோவா.யெ.கூ.யெ.—(யெ.அதி.க.)
 ஓக்.ச.உடு. யாக்.கி.வெ. உபா.உஅ.யெ. (யெ) உ.இரா.உ.யெ. எசேக்.கூ.யெ.யெ. மத்.ச.க. அப்.அ.கூ.

வின் தீர்க்கதரிசிகளைக் கொன்றபொழுது, யெசு கோவாவின் தீர்க்கதரிசிகளில் னுறுபேரை, ஒவ்வொரு கெபிக்கு ஐம்பது ஐம்பதுபேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமுஞ்சலமுங் கொடுத்து, அவர்களைப் பாலித்துவந்தேனென்பது, என் ஆண்டவனுக்குத் தெரிவிக்கப்படவில்லை யாயா.—இப்பொழுது இங்கேயிருக்கிறவென்று கீ போய் உன் ஆண்டவனுக்குச் சொல்லென்று சொல்லுகிறே, அவன் என்னைக் கொன்று யுடு போடுவானென்றான்.—இலீசா இன்றைத்தினம் நான் நிச்சயமாய் அவனுக்கு முன் வெளிப்படுவேனென்று, சேரூபதியாகியநித்திய யெசு கோவாவின் முன்னின்று சொல்லுகிறேனென்றான்.—

யுச அப்பொழுது, ஒபதியா ஆகாப்பைச்சந்திக்கப்போய், அவனுக்கு அதைத்தெரிவித்தான்: ஆகாப் இலீசாவைச்சந்திக்கப்போனான்.

யுஎ ஆகாப் இலீசாவைக்கண்டபொழுது, ஆகாப் அவனைநோக்கி, இஸரவேலரைக் கிலேசப்படுத்திகிறவன் நீதானுவென்றுகேட்க,—இவன், நான் இஸரவேலரைக் கிலேசப்படுத்தவில்லை: நீயும் உன்பிதாவமிசத்தாரும் யெசு கோவாவின் கட்டளையையிற் பாகாலைப்பின்பற்றி, நீங்களே யுச கிலேசப்படுத்துகிறீர்கள்.—இப்பொழுது ஆனனுப்பி இஸரவேலரனைவரையும், பாகாவின்நானூற்றைம்பது தீர்க்கதரிசிகளையும், யெசேபேலின் போசனபீடத்திற் புசிக்கிற அஷூரிவருட்சத்தீர்க்கதரிசிகள் நானூறு பேரையும், கர்மேல்மலையில் என்னிடத்தில் கூடிவரும்படி செய்து உய்யென்றான்.—ஆகாப் இஸரவேல் சமஸ்தருக்கும் ஆனனுப்பி, தீர்க்கதரிசிகளைக் கர்மேல்மலையிலே உச கூடிவரும்படி செய்தான்.—பின்பு இலீசா எல்லாச் சனங்களிடத்திலும்வந்து, நீங்கள் எதுவரைக்கும் இருமனப்பட்டுகிறீர்கள்; யெசு கோவா தெய்வமானால் அவரைப்பின்பற்றுங்கள்: பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்களென்றான். அதற்குச்சனங்கள் ஒரு உத்தரமுஞ்சொல்லவில்லை.—பின்பு இலீசா சனங்களைநோக்கி, யெசு கோவாவின் தீர்க்கதரிசிகளில் நான் மாயத்திரம் விடப்பட்டிருக்கிறேன்; பாகாவின் தீர்க்கதரிசிகளே உகனோ நானூற்றைம்பதுபேர்.—இப்பொழுது இரண்டுகளையே எங்களுக்குத்தருவார்களாக; அவர்களுக்கு ஒரு களையையத்தெரிந்துகொண்டு, அதைத்துண்டுதுண்டாகச் சேதித்து, விறகின்மேல்வைக்கட்டும், அதற்கு அக்கினியிடப்படாது: மற்றக்களையே நான் ஆயத்தப்படுத்தி, விறகின்மேல்வைத்து, அக்கினியிடாமல்விடுவேன்.—

உச பின்பு நீங்கள் உங்கள் தேவனின் நாமத்தில் பிரார்த்தியுங்கள், நான் யெசு கோவாவின் நாமத்திற் பிரார்த்திப்பேன்: அக்கினிமூலமாக உத்தரஞ்சொல்லுந்தேவனே, தேவனென்றான். அப்

பொழுது சமஸ்தசனங்களும் இது நல்ல வாக் கென்றார்கள்.—பின்பு இலீசா பாகாவின் தீர்க்கதரிசிகளைநோக்கி, நீங்கள்வெருபேராதலால் உங்களுக்கு ஒரு களையையத்தெரிந்துகொண்டு, அதைமுதல் முதல் ஆயத்தப்பண்ணி, உங்கள் தேவனின் நாமத்தில் பிரார்த்தியுங்கள், நெருப்பிடப்படாதென்றான்.—அவர்கள் தங்களுக்குக்கொடுக்கப்பட்ட களையையப்பிடித்து, அதை ஆயத்தப்படுத்தி, பாகாலே, எங்களுக்கு உத்தரம் அருளுமென்று சொல்லி, காலமுதல் மத்தியானவரைக்கும் பாகாவின் நாமத்தில் பிரார்த்தித்தார்கள். ஆளுமும் யாதொரு சத்தமுமில்லை, உத்தரங்கொடுப்பாருமில்லை. உண்டாக்கப்பட்ட வேதிகைக்கெதிரே அவர்கள் குதித்தார்கள்.—பின்பு மத்தியானத்தில் இலீசா அவர்களைநோக்கி, அவன் ஒரு தேவன்தான்; அவன்கியானித்திருக்கிறானே. அதுவலாயிருக்கிறானே, பிரயாணம்போயிருக்கிறானே, ஆருக்குத்தெரியும் நித்திரையாயிருக்கவுங்கூடும். அவனை எழுப்பவேண்டும், உரத்த சத்தத்துடன் கூப்பிடுங்களென்று சொல்லி, அவர்களைப்பரிசாசம்பண்ணினான்.—பின்பு அவர்கள் உரத்த சத்தத்துடன் கூப்பிட்டு, உத்தங்கள் முறைமைப்படி தங்கள்மேலே இரத்தம்சேர, கத்திகளினாலும் சரிகைகளினாலும் தங்களைத்தாமே குத்தினார்கள்.—மத்தியானஞ்சென்ற உச பின்பும், மாலைப்பலிசெலுத்தும்வரைக்கும் ஒலமிட்டார்கள், ஆளுமும் யாதொரு சத்தமுமில்லை, உத்தரங்கொடுப்பாருமில்லை, அதில்கிந்தைவைப்பாருமில்லை.—பின்பு இலீசா எல்லாச் சனங்களை கூய்நோக்கி, என்சமீபத்தில் வாருங்களென்று சொல்ல, சகல சனங்களும் அவன் சமீபத்தில் வந்தார்கள். அவன் யெசு கோவாவின் இடிந்த வேதிகையைத் திரும்பவுங்கட்டினான்.—உன் கூசு பெயர் இஸரவேலென்று, யெசு கோவாவின் வாக்குப் பெற்ற யாக்கோபின் புத்திரருடைய தொகைப்படி, இலீசா பன்னிரண்டுகற்களை எடுத்து,—அந்தக்கற்களினாலே யெசு கோவாவின் கூசு போல் ஒருவேதிகைக்கட்டி, வேதிகையைச்சுற்றிலும் இரண்டு சேயாதானியம் கொள்ளத்தக்க ஒருவாய்க்காலையுண்டாக்கி,—விறகுகளை அடுக்கி, கூசுகளையையத்துண்டுண்டாகச் சேதித்து, அதைவிறகின்மேல் இட்டு, நீங்கள் நாலுகுடம்நிறையத்தண்ணீர்கொண்டுவந்து, தகனபலியின்மேலும், விறகின்மேலும் ஊற்றுங்களென்றான்.—பின்பு இரண்டாந்தரமும் அப்படிச்செய்யுங்க கூசுளென்றான்; இரண்டாந்தரமும் அப்படிச்செய்யுங்க தார்கள். மூன்றாந்தரமும் அப்படிச்செய்யுங்க ளென்றான். அவர்கள் மூன்றாந்தரமும் அப்படிச்செய்யுங்க தார்கள்.—சலம்வேதிகையைச்சுற்றி ஓடிற் கூசு; வாய்க்காலையும் சலத்தினாலே நிரப்பினான்.—

(யுஎ) அதி.உச.உய. யோச.எ.உடு. அப்.யுச.உய. (யுஅ) உ.நானா.யுடு.உ. (யுக)யோச.யுக.உசு. அதி.யுக.கூ. (உய) அதி.உஉ.சு. (உக) உ.இரா.யுஎ.சு. மத்.சு.உசு. யோச.உச.யுடு. (உஉ) அதி.யுக.யு.யசு. வச.யுக. (உச) வச.கூஅ. க.நானா.உச.உசு. (உசு) சல்.யுடு. எ.ரே.யுடு. க.கொரி.அ.ச. (உஅ) லேவி.யுக.உஅ. உபா.யசு.க. க.கொரி.யசு.கூ. வச.உசு. (கய) அதி.யுக.யு. (கச) ஆதி.கூ.உ.உஅ. உ.நானா.யுஎ.கூ. (கஉ) கொலோ.கூ.யுஎ. (கக) லேவி.க.சு.எ.அ. நியா.சு.உய. (கடு) வச.கூஉ.கூஅ.

கக சாயங்காலப்பயிடுகிற சமயத்தில் இலீசா தீர்க்க தரிசி சமீபித்துவந்து, ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், இலரவேலுக்குத் தேவனாகிய யெகோவாவே, நீரே இலரவேலின் தேவனென்றும், நான் உமதுதாசனென்றும், உமதுவாக்கின்படி இந்தச் சகலகாரியங்களையுஞ்செய்தேனென்றும், இன்றைத்தினம் வெளிப்படுத்தியருளும்.—
 ௧௭ யெகோவாவே, நீரே தேவனாகிய யெகோவாவென்று இந்தச்சனங்கள் அறிந்து, மனத்திரும்பும்படி எனக்குச் செவிகொடுத்தருளும், என்ருச் செவிகொடுத்தருளென்றான்.—அப்பொழுது யெகோவாவின்னின்றும் அக்கினியிறங்கி, தகனபலியையும், விறகுளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்தது, வாய்க்காலிலிருந்த சலத்தையும்கக்கிவிட்டது.—எல்லாச்சனங்களும் அதைக்கண்டபொழுது பூமிமட்டும் தலைகுனிந்துணங்கி, யெகோவாவே தேவன்; யெகோவாவே தேவன், என்றார்கள்.—
 ௧௮ இலீசா அவர்களைநோக்கி, பாகாலின் தீர்க்கதரிசிகளொருவரையுந் தப்பவிடாதபடி பிடித்துக் கொள்ளுகளென்றுசொல்ல, அவர்கள் இவர்களைப்பிடித்துக்கொண்டார்கள்: இலீசா அவர்களை கீழேநாள் சிற்றூற்றினிடத்தில் கொண்டு வந்து, அங்கே அவர்களைக்கொன்றுபோட்டான்.
 ௧௯ பின்பு இலீசா ஆகாப்பைநோக்கி, பெருமழையிரைச்சல் கேட்கின்றது; நீர்போய், போசன உபாணம்பண்ணுமென்றான்.—ஆகாப்போசனபாணம்பண்ணப்போக, இலீசா கர்மேலின் உச்சியில் ஏறிப் பூமியில்விழுந்து, தன்முழந்தான்களுடே முகங்குப்புறத்தாழ்ந்து, தன்பணிவிடைக்காரனுடனே, நீபோய்ச் சமுத்திரத்துக்குகேரேபாரென்று சொல்ல, இவன்போய்ப் பார்த்து, ஒன்றுமில்லையென்றான். பின்பு நீ இன்னும்எழுசச தரம் போவென்றான்.—எழுந்தரம் இவன், ஒரு மனிதனுடைய உள்ளங்கையளவு ஒருசிறுமேகம் சமுத்திரத்தினின்றும் எழும்புகின்றதென்றான். அப்பொழுது அவன், நீபோய் ஆகாப்பைநோக்கி, மழை உம்மைத்தடைப்படுத்தாதபடி, உம்முடைய இரத்தத்தைப்பூட்டி, ஏறிக்கொண்டிபோய் விடுமென்று சொல்லென்றான்.—இதற்குள்ளே மேகங்களும் காற்றும்உண்டாய், வானம்இருண்டு, மிகவும் மழைபெய்தது. ஆகாப் ரத்தத்தில் ஏறியெஸரியேலுக்குப்போனான்.—யெகோவாவின்னை இலீசாவின்மேலிருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு வாசல்வரைக்கும் ஆகாப்புக்குமுன் ஓடினான்.

யக. அதிகாரம்.

க. இலீசா தப்பிஓடல்: ச. வனத்தில் தன்பிராணனை விட்டுவிடப் பிரியங்கொண்டு துக்கித்த பொழுது தேவ னாதன் அவனைத் தேற்றவு

பண்ணல்: க. ஓரேப் மலையில் தேவன் இலீசாவுக்குத் தரிசனமாக அசாவேல், யெகூ, எலீஷாவென்னும் இவர்களுக்கு அபிஷேகஞ்செய்யும்படி அனுப்பல்:யக. இலீஷா தன்ருடும்பம் முதலானவைகளை விட்டு இலீசாவைப் பின்பற்றல்.

இலீசா செய்தயாவையும், தீர்க்கதரிசிகள் சகலரையுங் கட்டத்தினால் கொன்றுபோட்டதையும் ஆகாப் யெசேபேலுக்குத் தெரிவிக்க,—யெசேபேல் இலீசாவிடத்தில் தூதனை அனுப்பி, நானே இந்நேரம் அவர்களில் ஒருவனுடைய பிராணனைப்பால உன்பிராணையுஞ்செய்யாமல் விட்டேனாகில், தேவர்கள் எனக்கப்படியும், அதற்ககிகமுஞ் செய்வார்களாகவென்று சொல்லுவத்தான்.—அது அவனுக்குத்தெரிந்தபொழுது அவன் எழுந்து, தன் பிராணனைக்காக்கும்படி யூதாதே சத்தைச்சேர்ந்த போர்ஷேபாவுக்குவந்து, தன்பணிவிடைக்காரனை அங்கேவிட்டான்.

அவன் தான் வனத்தில் ஒருநாட் பிரயாணஞ்செய்து, ஒரு உரோதம விருட்சத்தின் கீழேவந்திருந்து, யெகோவாவே, நான்என்முன்னேரைப்பார்க்கிலும் உத்தமனல்ல, இப்பொழுதுபோதும்; என் பிராணனைகீக்கிவிடுமென்று, தான் மரணமடையும்படி பிரார்த்தித்தான்.—அவன் ஒரு உரோதமவிருட்சத்தின் கீழ்படுத்து நித்திரைகொள்ளுகையில், தேவ னாதன் ஒருவன் அவனைத் தட்டி, எழுந்து போசனம்பண்ணென்றான்.—அவன்விழித்துப்பார்த்து, தழுவிலே சுடப்பட்ட ஒரு அப்பமும், அவன் தலைமாட்டில் ஒருபாத்திரசலமும், இருக்கக்கண்டான். அவன் போசனபாணம்பண்ணித் திரும்பவும் படுத்துவிட்டான்.—யெகோவாவின் னாதன் இரண்டாந்தரமும் அவனைத்தட்டி, எழுந்து போசனம்பண்ணு; உனக்குண்டாகும் பிரயாணம் வெகுநூத்திற்கிருக்குமென்றான்.—அப்பொழுது அவன் எழுந்து போசனபாணம்பண்ணி, அந்த ஆகாரபெலத்தினால் நாற்பதுநாள் இரவும் பகலும்கடந்து, தேவ மலையாகிய ஓரேப்பைச்சேர்ந்தான்.

அங்கே ஒருகெபியில் பிரவேசித்துத்தங்கினான்; அப்பொழுது இலீசாவே, நீஇங்கே என்னசெய்கிறயென்று யெகோவாவின்வாக்கு அவனுக்குக்கிடைத்தது.—அதற்கவன்சேர்பதையும் தேவனுமாகிய யெகோவாவின்மீதும், நான்மிகவும் வைராக்கியங்கொண்டிருக்கிறேன்: இலரவேல்சந்தியார் உமது உடன்படிக்கையைத்தள்ளி, உமது வேதிகைகளை இடித்து, உமது தீர்க்கதரிசிகளைக் கட்டத்தினால் கொன்றுபோட்டார்கள், நான்மாத்திரம் விடப்பட்டிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்க வகைதேடுகிறார்களென்றான்.—பின்பு அவர் நீபுறப்பட்டிப்போய், மலை யின்மேல் யெகோவாவின் சமுகத்தில் நில

(கக) யாத்.கூசு. அதி.அ.சக. உ.இரா.யக.யக. சங்.அக.யஅ. எண்.யக.உஅ. (கஅ) லேவி.க.உச. நியா.க.உக. க.நானா.உக.உக. உ.நானா.எ.க. (கக) வச.உச.(சய) உ.இரா.ய.உடு. உபா.யக.டு. (சஉ) யாத்.டு.வ.எ.யஅ. (சக) உ.இரா.ச.உக.—(யக. அதி. க.) அதி.யஅ.சய. (உ) ருத்.க.யெ. அதி.உய.ய. உ.இரா.க.க.க. (ச) எண்.யக.யடு. யோ.அ.ச.க.அ. (அ) யாத்.கூச.உஅ. உபா.க.க.யஅ. மத்.ச.உ. யாத்.கூ.க. (ய) ரோ.யக.க. எண்.உடு.யக.யக. சங்.கூ.க.அதி.யஅ.ச. அதி.யஅ.உஉ. ரோ.யக.க. (யக) யாத்.உச.யஉ. எசேசு.க.ச.

வென்றார். யெகோவா கடந்துபோனார்; யெகோவாவின் சமூகத்தில் பெலத்த ஒரு பெருங் காற்றுப்பருவதங்களைப்பிளந்து, கன்மலைகளைத் துண்டெண்டாகத்தகர்த்தது; யெகோவா காற்றிலேயில்லை: காற்றுக்குப்பின்பூமியுதிர்ச்சியுண்டாயிற்று; யெகோவா அந்தப்பூமியுதிர்ச்சியிலுமில்லை:—பூமியுதிர்ச்சிக்குப் பின் அக்கினி தோன்றிற்று; யெகோவா அந்த அக்கினியிலுமில்லை: அக்கினிக்குப்பின்பு அமைந்த ஒருமெல்லியசத்தம் பிறந்தது;—இலீசா அதைக்கேட்டபொழுது, தன் வஸ்திரத்தினாலே தன்முகத்தை மூடிக்கொண்டு, வெளியேவந்து கெபியின்வாசலில் நின்றான். இலீசாவே, நீ இங்கே என்ன செய்கிறாயென்று அவ்கே அவனுக்கொரு சத்த முண்டாயிற்று.—அதற்கவன், சேனாபதியும் தேவனுமாகிய யெகோவாவின் கீமீத்தம்நான் மிகவும் வைராக்கியங்கொண்டிருக்கிறேன்: இலிரவேல்சத்தியார் உமதுஉடன்படிக்கையைத் தள்ளி, உமது வேதிகைகளையிடித்து, உமது தீர்க்கதரிசிகளைக்கட்கத்தினும் கொன்று போட்டார்கள், நான்மாத்திரம் விடப்பட்டிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்க வகைதேடுகிறார்களென்றான்.—யெகோவா அவனைநோக்கி, நீ தமவ்ரு வனத்தின் வழியாய்த்திரும்பிப்போ, நீ போகிறபொழுது அசாவேலை, ஆரியாவுக்கு இராசாவாகும்படி அபிஷேகம்பண்ணு:—பின்பு கீமீஷியின் புத்திரனாகிய யெகூவை, இலிரவேலுக்கு இராசாவாக அபிஷேகம்பண்ணு: ஆபேல் மிகோலாவிலுள்ள ஷாபாத்தின் புத்திரனாகிய இலீஷாவை, உனக்குப்பிரதி தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு:—அசாவேலின் கட்கத்துக்குத் தப்புக்கிறவனையெகூ கொன்றுபோடுவான்: யெகூவின் கட்கத்துக்குத் தப்புக்கிறவனை இலீஷா கொன்றுபோடுவான்.—ஆனாலும் இலிரவேலரில் பாகாலைக்கண்டு முடங்காத முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாத வாயையுமுடையவர்கள் எழாயிரம்பேரை என்னிமீத்தம் இருக்க விட்டேனென்றார்.

10. அவன் அவ்விடத்தைவிட்டு நீங்கி, பன்னிரண்டு ஏர்பூட்டி உழை ஷாபாத்தின் புத்திரனாகிய இலீஷாவைக்கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரைச்செலுத்தினான்: இலீசா அவன்சமீபத்தில்சென்று, தான்போர்த்திருந்தவஸ்திரத்தை உய அவன்மேலெறிந்தான்.—அவன் எருதுகளைவிட்டு இலீசாவுக்குப்பின்னேடி, நான் என்பிதாமா தாவை முத்தஞ்செய்யவிடும், பின்பு உம்மைப்பின் செல்லுவேனென்றுசொல்ல, இவன் அவனைநோக்கி, நான் உனக் கென்னசெய்தேன்; உக போய்வாவென்றான்.—அவன் இவனைவிட்டுப்போய், ஒரு ஏர்மாகெனைப்பிடித்து அடித்து, தகம்முதலியவைகளை விறகாக்கக்கொண்டு, அவைகளின்மாமிசத்தை அவித்துசனங்களுக்குக்கொடுக்க,

அவர்கள்புசித்தார்கள். பின்பு அவன் எழுந்து இலீசாவைப்பின்சென்று, அவனுக்குப் பணிவிடைசெய்தான்.

உய. அதிகாரம்.

க. பென்னைத் ஷாமரியாவை முற்றிக்கை போடல்: யகூ தீர்க்கதரிசியின் ஆலோசனையினால் ஆரியர்சனங்களைக்கொலைசெய்தல்: உஉ. தீர்க்கதரிசன வாக்கியத்தின்படி ஆரியர்கிரும்பினரல்: உஅ. தீர்க்கதரிசியின் ஆலோசனையினால் ஆரியர் கொலைசெய்யப்பட்டல்: கூக. பென்னைத் தோல்வியடைந்து பரிதானம் கொடுத்தல்: கூடு. ஆகாப்புக்குஉவமையையுந்தீர்க்கதரிசனங்களையுஞ்சொல்லல்.

ஆரியாவின் இராசாவாகிய பென்னைத் தன் சகலசேனைகளையுக் கூடிவரும்படி செய்தான்: அவனுடன் குதிரைகளோடும், இரதங்களோடும், முப்பத்திரண்டு இராசாக்களிருந்தார்கள்: அவன் புறப்பட்டப்போய் ஷாமரியாவை முற்றிக்கை போட்டு, அதற்கு விரோதமாய் யுத்தஞ்செய்தான்.—அவன் இலிரவேலரின் இராசாவாகிய ஆகாப்பிடத்தில் நகரத்துக்குள்ளே தூதர்களை அனுப்பி,—உன் வெள்ளியும் பொன்னும் என்னுடையவைகள்; உன்மனைவியரும், உன்புத்திரருக்குள் உத்தமரும் என்னுடையவர்களென்று பென்னைத் சொல்லுகிறானென்று சொல்லவித்தான்.—அதற்குத்தரமாக இலிரவேலரின் இராசா, என் ஆண்டவனே, இராசாவே, உமது சொற்படி நானும் எனக்குண்டானாயாவும் உமக்கே உரிமையென்றான்.—தூதர்கள் திரும்பவும்வந்து, உன் வெள்ளியையும், பொன்னையும், மனைவியரையும், புத்திரரையும் எனக்கொப்புவிக்கும்படி உனக்குச்சொல்லியனுப்பினேன்.—இனிநானே இந்நேரம் என்பணிவிடைக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன், அவர்கள் உன்விட்டையும், உன் தாசரின்வீடுகளையுஞ் சோதித்து, உன் கண்ணுக்குப்பிரியமானவைகளைல்லாவற்றையுந் தங்கன்கையிலே எடுத்துக்கொண்டு வருவார்களென்று சொன்னார்கள்.—அப்பொழுது இலிரவேலரின் இராசாதேசத்து முதியோர் சகலரையும் அழைப்பித்து, இவன் என் மனைவியரையும், என் பிள்ளைகளையும், என் வெள்ளியையும், என் பொன்னையும் தரும்படி எனக்காளனுப்பினான்; நான் மறுக்கவில்லை. இவன் என்னை ஈங்கிவைஷ்பண்ணப்பார்க்கிறானென்றான்.—அப்பொழுது சகல முதியோரும் சகல சனங்களும் இவனை நோக்கி, அவனுக்குச் செவிகொடுக்கவும்வெண்டாம், அதற்குச்சம்மதிக்கவும்வெண்டாமென்றார்கள்.—அதினால் இவன்பென்னைத் தூதரைநோக்கி, நீங்கள் என் ஆண்டவனாகிய இராசாவிடத்தில், நீர் முன் உமதடியானுக்குச் சொல்லியனுப்பின யாவற்றையும் செய்வேன்: இந்தக்காரியஞ் செய்யமாட்டேனென்று சொல்லுங்களென்றான். தூ

(யகூ) யாத்த.கூ. ஏசா.கூ.உ. வச.கூ. (யச) வச.ய. (யடு) உ.இரா.அ.ய.உ.யகூ. (யச) உ.இரா.கூ.க—கூ. லூக்.ச.உ.எ. (யஎ) உ.இரா.அ.ய.உ. ஒசி.கூ.டு. (யஅ) ரோ.யகூ.ச. ஒசி.யகூ.உ. (உய) மத்.அ.உகூ.உ. லூக்.கூ.கூ.கூ.உ. (உக) உ.சாமு.உச.உ.உ.—(உய. அதி.)

தர்கன்போய், இந்த உத்தரத்தை அவனுக்குத்தெரிவித்தார்கள்.—பின்பு பென்னைத் திருவிளங்காணுப்பி, என்னைப்பின்பு சமஸ்த சனங்களுக்கு, வைப்பிடி நிறைய அள்ளும்படி ஷமாரியாவின் தூளிபோதாமானால், தேவர்கள் அப்படியும் அதற்ககிகமுஞ் செய்வார்களாகவென்று உக சொல்லுவத்தான்.—அதற்கு இஸரவேலின் இராசா, ஆயுதங்கட்டுகிறவன் அதை அவிழப்பவன்போலப் பெருமைபாராட்டலாகாதென்று உக சொல்லுவக்கொன்றான்.—பென்னைத்தும், அவனுடன்கூடிய இராசாக்களும் இராசகூடாரத்தில் பாணம் பண்ணுகிறபொழுது, இந்தச் சமாதாரத்தகைக்கேட்டு தன்பணிவிடைக்காரரைநோக்கி, அணிவகுப்பிற்களாகவென்றுசொல்ல, அவர்கள் நகரத்துக்குவிரோதமாய் அணிவகுத்தார்கள்.

உக பின்பு இஸரவேலின் இராசாவாகிய ஆகாப்பிடத்தில் ஒருநீர்க்கதரிசிவந்து, இந்தப்பெரியசனக்கூட்டத்தைக்கண்டபா; கேளும், இன்றுநான் இதை உணதுகையில் ஒப்பித்துப்போடுவேன்; அதினாலே நான் யெகோவாவென்று நீ அறிந்துகொள்ளுவாயென்று யெகோவாசொல்லுவசுகிரென்றான்.—அதற்கு ஆகாப்புகரைக்கொண்டதென்று கேட்க, இவன் மாகாணங்களின் அதிபதிகளுடைய வாலிபரைக்கொண்டென்று யெகோவாசொல்லுகிரென்றான். பின்பு அவன் யுத்தத்தை நடத்துகிறவன் யாவென்று கேட்க, உடு இவன் நீர் தாமென்றான்.—அப்பொழுது அவன் மாகாணங்களின் அதிபதிகளைத் தொகையிட்டான், அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டு பேர்; அவர்களுக்குப் பின் சமுதாயமாகிய இஸரவேல் சந்ததியார் சமஸ்தரையும் தொகையிட்டான், அவர்கள் ஏழாயிரம்பேர்.—அவர்கள் மத்தியானத்தில் புறப்பட்டார்கள். அந்தச் சமயத்திலே பென்னைத்தும், அவனுக்குத்துணைநின்ற முப்பத்திரண்டு இராசாக்களும், இராசகூடாரங்களின் பாணம்பண்ணி வெறிக்கொண்டிருந்தவர்கள்.—மாகாணங்களின் அதிபதிகள் முன்னமே புறப்பட்டார்கள்; புறப்பட்டவர, பென்னைத்த அனுப்பின ஆட்கள் ஷமாரியாவின்னும் சனங்கள் புறப்பட்டு வருகிரைகொன்று அவருக்குத் தெரிவித்தார்கள்.—அப்பொழுது அவர்கள் சமாதானத்திற்கு வந்தாலும், உயிரோடே பிடித்துக்கொள்ளுங்கள்; யுத்தத்துக்குவந்தாலும், அவர்களை உயிரோடே பிடித்துக்கொள்ளுங்களென்று.

உக.—மாகாணங்களின் அதிபதிகளுடைய வாலிபர்களும், அவர்களைப்பின்பற்றியசேனைகடலும் நகரத்தினின்று புறப்பட்டுப்போய்,—தங்கள் தங்களுக்கெதிர்ப்பட்டவர்களைக்கொல்ல, ஆரியர்தப்பியோடினார்கள்; இஸரவேலர் அவர்களைத்தொடர்ந்தார்கள்: ஆரியாவின் இராசாவாகியபென்னைத்த ஒருகுதிரையேலேறி, குதிரைவீ உக ரருடன் தப்பியோடினான்.—பின்பு இஸரவேலரின் இராசாபுறப்பட்டுப்போய், குதிரைவீரையும ரதவீரையும் சங்காரஞ்செய்து, ஆரியரை மகாசங்காரமாகச்சங்கரித்தான்.

அந்தத்தீர்க்கதரிசி இஸரவேலரின் இராசாவீ உகட்டத்தில்வந்து, அவனைநோக்கி, வருகிற வருஷம் ஆரியாவின் இராசா உமக்குவிரோதமாய் வருவான், ஆதலால் நீர் உம்மைப்பெலப்படுத்தி, நீர் செய்யத்தக்க தின்னதென்றுபார்த்து, சாவதானமாயிருமென்றான்.—ஆரியாவின் இராசாவுடைய உகதாசர் அவனைநோக்கி, அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள்; அதினால் அவர்கள் நம்மைமேற்கொண்டார்கள்; ஆனாலும் நாம் அவர்களைச் சமபூமியிலே எதிர்த்து யுத்தஞ்செய்வோம், அப்பொழுது நாம் நிச்சயமாய் அவர்களைமேற்கொள்வோம்.—ஆதலால் நீர் ஒன்றுசெய்யும்; நீர் இராசாக்களை அவரவர்கள் நிலையினின்றும் நீக்கிவிட்டு, அவர்களுக்குப் பிரதியாகச் சேனாபதிகளை ஏற்படுத்தி,—இழுந்துபோனசேனைக்குச்சேனையை உகையும், குதிரைக்குக்குதிரையையும், ரதத்துக்குரத்தையுந் தொகையிட்டிக்கொள்ளும்; நாம்சமபூமியில் எதிர்த்து யுத்தம்பண்ணுவோம், நிச்சயமாய் நாம் அவர்களைமேற்கொள்வோமென்றார்கள்.—மறுவருஷத்தில் பென்னைத்த ஆரியரைத்தொகையிட்டிடு, இஸரவேலரை எதிர்த்து யுத்தஞ்செய்யும்படி அப்பெக்குக்குப்போனான்.—இஸரவேல்கள் உகத்தியாருந் தொகையிட்டிடு, ஆயத்தமாகி, அவர்களை எதிர்க்கப்புறப்பட்டார்கள், இஸரவேல் சந்ததியார் இரண்டுகிரை வேள்ளாட்டு மந்தைகள் போல அவர்களுக்கெதிரே பாணயமிறங்கினார்கள்: ஆரியரோ தேசத்தில் கிறைந்தார்கள்.

தேவனுடைய தாசனொருவன்வந்து, இஸரவேலரின் இராசாவைநோக்கி, யெகோவாமலைகளுக்குத் தேவனையன்றி, சமபூமிகளுக்குத் தேவனல்லவென்று ஆரியர் சொல்லியிருக்கிறபடியால், இந்தப்பெரிய சனக்கூட்டம்முழுவதையும் உன்செய்யிலேஒப்பித்துவிடுவேன், அதினாலே நானே யெகோவாவென்று அறிந்துகொள்ளுவீர்களென்று யெகோவாசொல்லுகிரென்றான்.—ஏழுநாளானவும் அவர்கள் முக உக முகமாய்ப் பாணயமிறங்கியிருந்தார்கள். ஏழாம்நாளில் யுத்தஞ்செய்யத்தொடங்கினார்கள்: இஸரவேல் சந்ததியார் ஒருநினைத்தில் ஆரியருக்குள் ஒருலட்சம் காலான்களைக் கொன்றுபோட்டார்கள்.—மீந்திருந்தவர்கள் அப்பெக்கநகரத்துக்குத் தப்பி ஓடினார்கள்; அங்கேமீந்திருந்த இருபத்தேழாயிரம் சனங்கள்மேல் ஒரு மதில் விழுந்தது. பென்னைத்த தப்பி ஓடிப்போய், நகரத்தில் ஒரு அந்தரங்கமான அறையில் பிரவேசித்தான்.

அவன் தாசர் அவனைநோக்கி, கேளும், இஸரவேல்வயிசத்து இராசாக்கள்தையுள்ள இராசாக்களென்று கேள்விப்பட்டோம்; நான்கள் இரட்டுகளை எங்கள் அரைகளிலேகட்டி, கயிறுகளை எங்கள் தலையிலே சுற்றிக்கொண்டு, இஸரவேலரின் இராசாவிடத்தில் போவோம்: அவர் உமது பிரா

(உ) அதி.உக.உ. யாத்.உக.அ. நியா.ச.வ. (உக) வச.உஅ. (உக) வச.உக. அதி.உக.க. (உஉ) உ.சாமு.உக.க. (உச) யோச.உக.ச. (உஅ) வச.உக. (கஉ) அதி.உஉ.உடு. (கச) ஆதி.கன.கச.

கஉ ணனை இரட்சிக்கவுங்கூடுமென்று சொல்லி, அப்படி அவர்கள் தங்கள் அரைகளிலே இரட்டுகளைக் கட்டி, தங்கள் தலைகளிலே கயிறுகளைச் சுற்றிக்கொண்டு இவரவேலரின் இராசாவிடத்தில் வந்து, உமது தாசனாகிய பெண்ணைத் தன்னைக் காக்கக்கேட்டுக் கொள்ளுகிறார்களென்று சொல்ல, இவன் இன்னும் அவன் உயிரோடே யிருக்கிறான்; அவன் என்சுகோதரனென்றான்.—

கக அப்பொழுது அவனை நிதானித்துப்பார்த்த அந்த மனிதர் சீக்கிரமாய் அந்தச் சொல்லைப்பிடித்து, உமது சுகோதரன் பெண்ணைத் தடுத்துச் சொல்ல, இவன் நீங்கள் போய் அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று. பின்பு பெண்ணைத் புறப்பட்டுவர, இவன் அவனை இரத்தத்தின்மேலேயிப்பும்படி செய்தான்.— பெண்ணைத் தடுத்துக்கொண்டி, என் பிதா உமது பிதாவிடத்திலே பிடித்த நகரங்களை நான் உமக்குத்திரும்பத்தந்துவிடுவேன்; என் பிதா ஷமாரியாவிலே செய்த பிரகாரம் நீரும் தமஸ்குவிலே விடுகிறாயுண்டாக்கிக்கொள்ளலாமென்றான். அதற்கவன் இந்த உடன்படிக்கை செய்து, உன்னை அனுப்பிவிடுகிறேனென்று சொல்லி, அவனோடே உடன்படிக்கை செய்து, அவனை யனுப்பிவிட்டான்.

கடு பின்பு தீர்க்கதரிசிகளின் சேஷரில் ஒருவன் யெசேபேலின் வாக்கின்படி தன்தோழனை நோக்கி, என்னை அடியென்றான். அந்த மனிதன் அவனை அடிக்கமாட்டேனென்று மறுத்தான்.—

கக அதிலே அவன் இவனை நோக்கி, நீ யெசேபேலின் வாக்குக்கு அமையாதபடியால், என்னை விட்டுப்பிறப்பிட்ட உடனே ஒரு சிங்கம் உன்னைக் கொன்றுபோடுமென்றான். இவன் அவனை விட்டுப் புறப்பட்டவுடனே ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொண்டு போட்டது.— பின்பு வேறொரு மனிதனைக் கண்டு, என்னை யடியென்று சொல்ல, அவன் இவனுக்குக் காயமுண்டாக அடித்தான்.— பின்பு தீர்க்கதரிசி புறப்பட்டுப்போய், முகத்திலே சாம்பலையிட்டு, வேஷமாறி, வழியிலே

கக இராசாவைக்காத்து நின்றான்.— இராசா அவ்வழியாக வருகிறபொழுது இராசாவைக்கூப்பிட்டு, உமதடியான் யுத்தத்திலே நின்றபொழுது, ஒரு மனிதன் விலகி, ஒருவனை என்னிடத்தில் கொண்டு வந்து, இந்த மனுஷனைக் காவல் பண்ணிக்கொள்: எவ்வதமாகிலும் இவன் தப்பினால், இவன் பிராணனுக்குப் பிரதியாக உன் பிராணன் வாங்கப்படும், அல்லது நீ ஒரு கிக்கேர்வெள்ளி ௫0 நிறுத்துக் கொடுக்க வேண்டுமென்றான்.— உமது தாசன் அங்குமிங்கும் அலுவலாயிருக்கையில், அவன் போய்விட்டானென்றான். இவரவேலரின் இராசா அவனை நோக்கி, இப்படியே ஆகும் உன் தண்டனை; நீயே தீர்ப்புச் சொல்லியிடுக நுக்கிறாயென்றான்.— அப்பொழுது இவன் தன் முகத்திலிருந்த சாம்பலைச் சீக்கிரமாய்த்துக்கொண்டி,

க, இவரவேலரின் இராசா இவனைத் தீர்க்கதரிசிகளில் ஒருவனென்று அறிந்து கொண்டான்.— பின்பு இவன் அவனை நோக்கி, சங்கரிக்கும்படி சஉ நான் நியமித்த மனிதனை உன்னைக்குத் தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால் அவனுக்குப் பிரதியாக உன் பிராணனும், அவன் சனங்களுக்குப் பிரதியாக உன் சனங்களுமிருக்குமென்று, யெசேபேல சொல்லுகிறாருள்ளான்.— அப்பொழுது இவரவேலரின் இராசா விதனமும் பிரியவீனமுமாயி, தன் வீட்டிற்குப்போய், ஷமாரியாவைச் சேர்ந்தான்.

உக. அதிகாரம்.

க. ஆகாப் நாபோத்தின் தோட்டத்தைப் பெறாமல் விசனப்படல்: இயெசேபேலின் நாபோத்தின் தமாதல்: இயெசேபேலின் தோட்டத்தை அபகரித்தல்: இயெசேபேலின் வெண்பவர்களுக்குவருந்தண்டினையைத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லல்: உடு. ஆகாப் மனஸ்தாபப்பட்டினியித்தம் அத்தண்டனைக்குவிலகல்.

இவைகள் நடந்தபின்பு, யெஸரியேயிலே ஷமாரியாவின் இராசாவாகிய ஆகாப் பின் அரமனைக்குச் சமீபத்தில், யெஸரியேயிலாகிய நாபோத்துக்கு ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது.— ஆகாப் நாபோத்தை நோக்கி, உன் திராட்சத்தோட்டம் என் வீட்டுக்குச் சமீபமாயிருப்பினால், நான் அதைக்கீரைக் கொல்லையாக்கிக்கொள்ளும்படி அதை எனக்குத்தந்துவிடு: அதற்குப் பிரதியாக அடியுத்தமமான ஒரு திராட்சத்தோட்டத்தைத் தருவேன்; அல்லது உனக்குப் பிரியமாகில், அதின் விலைப்பணத்தந்துவிடுவேனென்றான்.— நாபோத்தின் ஆகாப்பை நோக்கி, நான் என்முன்னோரின் சந்தரத்தை உமக்குத்தராதபடி, யெசேபேலின் தடைப்படுத்துவாராகவென்றான்.— இப்படி, என்முன்னோரின் சந்தரத்தைத்தரமாட்டேனென்று யெஸரியேயிலாகிய நாபோத் தனக்குச் சொன்ன வாக்கினியித்தம், ஆகாப் விதனமும் பிரியவீனமுமாய், தன் வீட்டுக்குவந்துவிட்டான்: அவன்போசனம் பண்ணாமல்கட்டிலின்மேல் படுத்துத் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

அப்பொழுது அவன் மனைவியாகிய யெசேபேல் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி, நீர் போசனம் பண்ணாமல் உமது மனஞ்சலிப்படைத்திருக்கிறதென்னவென்று கேட்டே, — அவன் அவனை நோக்கி, நான் யெஸரியேயிலாகிய நாபோத்திடத்தில், உன் திராட்சத்தோட்டத்தைக் கிரயத்துக்குத்தா; அல்லது, அதற்குப் பிரதியாக நான் வேறொரு திராட்சத்தோட்டத்தை உனக்குத்தருவேனென்று கேட்டதற்கு, அவன் என் திராட்சத்தோட்டத்தை உமக்குத் தரமாட்டேனென்று சொன்னானென்றான்.— அப்பொழுது அவன் மனைவியாகிய யெசேபேல், நீர் இப்பொழுது இவரவேலரின் இராச்சியத்தை ஆளவில்லையா;

(கஉ) அதி.யுடு.௨௦. (கடு) உ.இரா.௨.௧௦௫, எ.யுடு. அதி.யு.௧.௨௫, ௨௫. (கக) அதி.யு.௧.௨௫. (கக) உ.சாமு.யெ.௨.இரா.ய.௨௫. (சஉ) அதி.௨௨.௧௧—௧௧௧. (சக) அதி.௨௧.௫.—(உக. அதி. ௨) க.சாமு.௫.௧௫. (க) லேவி.௨௫.௨௧. எண்.௧௧.௧. எசே.௫.௫.௫.

கீர் எழுந்து போசனம்பண்ணி, மனமகிழ்ச்சி யாயிரும்: யெலரியேலனாகிய காபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குத்தருவேனெ ன்ருள்.—பின்பு அவன் ஆகாப்பின்போல் பத் திரங்களை எழுதி, அவைகளுக்கு அவன்முத்தி ரையுமிட்டு,காபோத்தின் நகரத்தில் அவனுடன் வசிக்கிற முதியோருக்கும் பிரபுகளுக்கும் அப் பத்திரங்களை யனுப்பினான்.—அந்தப்பத்திரங் களில் அவன், நீங்கள் ஒரு உபவாசம்பிரசித்தப் படுத்தி, சனங்களுக்குள்ளே காபோத்தை உயர இருத்தி,—பீலியாவின் மக்களிருவரை, நீ தே வனையும் இராசாவையும் தூஷணம் பண்ணினா யென்றும், அவனுக்குவிரோதமாக்ச்சாட்சிசொல் லும்படி, அவனுக்குமுன்நிறுத்தி, பின்பு அவனை வெளியே கொண்டுபோய், சாகும்படி அவனுக் குக் கல்லெறியுங்கொண்டு எழுதியிருந்தான்.—

வக அவனுடைய நகரத்தில் வசிக்கிற முதியோரும், பிரபுகளுமாகிய நகரத்தார், யெசேபேல் தங்க ளுக்குச்சொல்லியனுப்பினபடிக்கும்,அவன் தங் களுக்கு அனுப்பின பத்திரங்களில் எழுதியிருந்

வஉ தபடிக்கும்,—ஒரு உபவாசம்பிரசித்தம்பண்ணி, சனங்களுக்குள்ளே காபோத்தை உயர இருத்தி

வக ளார்கள்.—அப்பொழுது பீலியாவின் மக்கள் இ ருவர்வந்து, அவனுக்குமுன்னிருந்தார்கள்: பின்பு அந்தப்பீலியாவின் மக்கள் சனங்களுக்கு முன்,காபோத், தேவனையும்இராசாவையுந்தூஷ ணம்பண்ணினாென்றும், காபோத்துக்கு விரோ தமாக்ச்சாட்சிசொன்னார்கள்.அதினால் அவர்கள் அவனை நகரத்துக்கு வெளியேகொண்டுபோய்,

வச சாகும்படி கல்லெறிந்தார்கள்.—பின்பு அவர்கள் காபோத் கல்லெறியுண்டு இறந்தானென்று, யெ சேபேலுக்குச்சொல்லச்சொன்னார்கள்.

வடு யெசேபேல் காபோத் கல்லெறியுண்டு இறந் துபோனென்று கேள்விப்பட்டபொழுது, அவன் ஆகாப்பைநோக்கி, எழுந்திரும், காபோத் இல்லை, இறந்துபோனான்,யெலரியேலனாகியகா போத் கிரயத்துக்குத்தரமாட்டேனென்று மறுத்த திராட்சத்தோட்டத்தைச் சுதந்தரித்துக்கொள்ளு மென்றான்.—காபோத் இறந்துபோனென்று ஆகாப் கேள்விப்பட்டவுடனே, யெலரியேல னாகிய காபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி எழுந்து புறப்பட்டான்.

வஎ திஷ்பியனாகிய இலீசாவுக்குக்கிடத்த யெ

வஅ கோவாவின்வாக்கு,—ஷமாரியாவிலிருக்கிற இலரவேலரின் இராசாவாகிய ஆகாப்,காபோத் தின் திராட்சத்தோட்டத்தைச் சுதந்தரித்துக்கொ ண்ளும்படி அங்கே போயிருக்கிறான்; நீ எழுந்

வக துபோய், அவனைச்சந்தித்து,—அவனைநோக்கி, நீ கொலைசெய்து, சுதந்தரித்தாயாவென்று யெ கோவா சொல்லுகிறொன்று சொல்லு; இன்

றும் நீ அவனைநோக்கி, நாய்கள் காபோத்தின் இரத்தத்தைநக்கினதுபோல,உன் இரத்தத்தையும் நாய்கள் நக்குமென்று யெகோவா சொல்லுகிறொன்றும் சொல்லாயென்றுசொல்லிற்று.— ஆகாப் இலீசாவை நோக்கி, என் சத்துருவே, நீ உய என்னைக் கண்டுபிடித்தாயாவென்று சொல்ல, இவன், நான் உன்னைக் கண்டுபிடித்தேன்: யெ கோவாவின்பார்வைக்குத் தீங்குசெய்யும்படி உன்னை நீயே விற்றுப்போட்டாய்.—பார், நான் உன்மேல் தீங்கைவருவித்து, உன்சந்ததியைஒழி யப்பண்ணி, ஆகாப்பின் வமிசத்தில் ஒவ்வொரு புகருஷீனையும், இலரவேலருக்குள் அடைபட்ட வனையும் விடுபட்டவனையுஞ் சேதித்துவிடுவே ன்.—நீ என்னைக்கோபப்படுத்தி,இலரவேலரைப் உஉ பாவஞ்செய்யப்பண்ணினதிரிமித்தம், உன் வ மிசத்தை நெபாத்தின் புத்திரனாகிய யெரோபே யாமீன் வமிசம்போலவும், அகியாவின் புத்திர னாகிய பாஷாவின் வமிசம்போலவுமாக்குவே னென்றும்,—யெலரியேலின் மதிலருகே யெசே உஉ பேலை நாய்கள்தின்னுமென்றும் யெசேபேலைக் குறித்து,யெ கோவா சொல்லியிருக்கிறார்.— ஆகாப்பின் வமிசத்துக்குள் நகரத்தில் சாகிறவ உச னை நாய்கள்தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப்பறவைகள் தின்னுமென்றான்.

தன்மனைவியாகியயெசேபேலினால்வவப்பட்டு டி, யெ கோவாவின் பார்வைக்குத்தீங்குசெய் வதற்குத் தன்னைத்தான் விற்ற ஆகாப்புக்கொப் பானவன் ஒருவனுமில்லை.—யெ கோவா இஸ உஉ ரவேல் சந்ததியார் முன்னின்றும் தூத்திவிட்ட எமோரியர் செய்த யாவற்றின்படிக்கும், அவன் விக்கிரகங்களைப்பின்பற்றி, மிகவும் அருவருப் பானவைகளைச் செய்துவந்தான்.—ஆகாப் அல் உஎ வான்களுக்கேட்டபொழுது, தன் வஸ்திரங்க ளைக்கிழித்து, தன் சீரத்தின்மேல் இரட்டைப் போர்த்துக்கொண்டு உபவாசஞ்செய்து, இரட்டி டிலேபடுத்த, அயர்ச்சியாய் நடத்தான்.—ஆகாப் உஅ எனக்குமுன்பாகத் தன்னைத்தாழ்த்துகிறானே, நீ அதைக்கண்டாயா; அவன் எனக்குமுன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியால், நான் அந்தத்தீங்கை அவன்காலத்திலே வருவியாமல், அவன் புத் திரருடைய காலத்தில் அந்தத்தீங்கை வருவிப் பேன்: அவன் வமிசத்தின்மேல் வருவிப்பே னென்று,—யெ கோவாவின் வாக்குத்திஷ்பிஉக யனாகிய இலீசாவுக்குக்கிடத்தது.

உ.அ. அதிகாரம்.

க. ஆகாப் கன்னத்தீர்க்கதரிசிகளினால் வஞ்சிக்கப் பட்டு மீகாயாவின் வாக்கின்படி ராமொத் கிலி யாத்திலே அதமாநல்: கள.நாய்கள் அவன் இரத் தத்தை நக்கல். அகல்யா அவனுக்குப்பின் அர சநூதல்: சக. யோஷாபாத் நன்றாய் அரசாளல்: சடு. அவன் கிரியைகளை விவரித்தல்: ஓய. யெ

(வ)யாத்.உஉ.உஅ.லேவி.உச.வடு.வக.அப்.க.யக.லேவி.உச.யச.(யஉ)எசா.டுஅ.ச.(யக)உ.இரா.க.உஉ. (வஎ)அதி. வக.உஉ.உ.காளா.உஉ.க.(யக)சங்.க.யஉ.அதி.உஉ.கஅ.(உய)அதி.யஅ.யஎ. உ.இரா.யஎ.யஎ.ரோ.எ.யச.(உச)அதி. யச.ய. உ.இரா.க.அ.(உஉ)அதி.யடு.உக. அதி.யக.க.யக. உ.இரா.க.கக. (உச) அதி.யச.யக. (உடு) அதி.யக.கய. அதி.யக.கக.(உச)அதி.யடு.யக. உ.இரா.உக.யக. (உஎ) அதி.கஎ.கச. (உஅ) உ.இரா.க.உடு.—(உஉ. அதி.)

கோராம் அவனுக்குப்பின் அரசனாதல்: இக. அ கல்யா தீமையாய் அரசானல்.

ஆரியருக்கும் இலரவேலருக்கும் மூன்றுவரு ஷம் யுத்தமில்லாமல் இருந்தது.—மூன்றும்வரு ஷத்தில் யூதாதேசத்தின் இராசாவாகிய யோஷா பாத் இலரவேலரின் இராசாவிடத்தில் புறப் பட்டுவந்தான்.—இலரவேலரின் இராசா தன் தாசரநோக்கி, கிவியாத்திலுள்ள ராமொத் நம் முடையதென்று அறியீர்களா; ஆனாலும் நாம் ஆ ரிய இராசாவின் கையினின்று அதைப்பிடித் துக்கொள்ளாமல், பேசாமலிருக்கிறோமெயென் றான்.—பின்பு அவன் யோஷாபாத்தைநோக்கி, யுத்தஞ்செய்யும்படி ராமொத் கிவியாத்துக்கு, நீர் என்னுடன் வருவீராவென்றுகேட்க, யோஷா பாத் இலரவேலரின் இராசாவைநோக்கி, நாளை நீர், என்சனங்கள் உம்முடையசனங்கள்,என்ரு திரைகள்உம்முடையருதிரைகளென்றான்.—பின் னும் யோஷாபாத்இலரவேலரின்இராசாவுடன் இன்றைக்கு யெகோவாவின் வாக்கு இன்ன தென்று கேட்டறியுமென்றான்.—அப்பொழுது இலரவேலரின் இராசா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி, நான் ராமொத் கிவியாத்துக்கு விரோ தமாய் யுத்தஞ்செய்யப்போகிறுதுதருதியா, பொ யுத்திருக்கிறுதுதருதியாவென்றுகேட்க, போம்; யெகோவா அதை இராசாவின்கையில் ஒப் பித்துப்போவொரென்றார்கள்.—பின்பு யோஷா பாத் இலரவேலரின், இங்கே யெகோவா வின் தீர்க்கதரிசி வேறில்லையா; அவனிடத்திற் கேட்டறியவேண்டுமென்றான்.—அதற்கு இலர வேலரின் இராசா யோஷாபாத்தைநோக்கி, இன் னும் இம்லாவின் புத்திராகிய மீகாயாவென் று ஒருவனிருக்கிறான், அவனைக்கொண்டு யெ கோவா விடத்திற் கேட்டறியலாம்: ஆனாலும் அவன் என்னைக்குறித்துத்தீமையெயன்றி, நன் மையைச்சொல்லுகிறதில்லை: அதினாலே நான் அவனை வெறுக்கிறென்றே சொல்ல, யோ ஷாபாத் இராசா அப்படிச்சொல்லவேண்டா மென்றான்.—அப்பொழுது இலரவேலரின் இரா சாபிரதானி ஒருவனைக்கூப்பிட்டு, இம்லாவின் புத்திராகிய மீகாயாவைவிரைவில் அழைத்து வாவென்றான்.—இலரவேலரின் இராசாவும் யூ தாதேசத்தின் இராசாவாகிய யோஷாபாத்தம் தங்கள்நங்கள் வஸ்திரங்களைத்தரித்துக்கொண்டு, ஷுமாரியாவின் வாசலுக்குச்சமீபத்திலுள்ள சம மானஸ்தானத்திலே தங்கள்நங்கள் ஆசனங்களில் வீற்றிருந்தார்கள்; தீர்க்கதரிசிகளெல்லாரும் அவர்கள் சமுதத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார் கள்.—கிள்ளாவின்புத்திராகிய சிதிகியா இ ருப்புக்கொம்புகளையுண்டாக்கி, இவைகளினால் நீர் ஆரியரை நாசமாக்கும்வரைக்கும், முட்டிப் போடுவீரென்று யெகோவா சொல்லுகிற

ரென்றான்.—அப்படியே தீர்க்கதரிசிகள் சமஸ்த யெ ரும், நீர் ராமொத்திவியாத்துக்குப்போம், அனுக் லமாவதாக: யெகோவா அதை இராசாவின் கையில்ஒப்பப்பொரென்றுதீர்க்கதரிசனஞ்சொன் னார்கள்.—மீகாயாவை அழைக்கப்போன தூதன் யெக அவனிடத்தில், கேளும், தீர்க்கதரிசிகளின்வாக் குகள் ஒருமித்து இராசாவுக்கு நன்மையைச் சொல்லுகின்றன: உம்முடையவாக்கும் அவர்க ளில் ஒருவன்வாக்குப்போலாவதாக, நீர்நன்மை யையெசொல்லுமென்றுசொல்ல, —மீகாயா, யெ யெகோவா நித்தியரானால், யெகோவா எனக் குச்சொல்வதை நான்சொல்வேனென்றான்.

பின்பு அவன் இராசாவிடத்திலவர, இராசாஅ யெ வனைநோக்கி, மீகாயாவே, நான்கன்றாமொத்திவி யாத்துக்குவிரோதமாகப்போகவேண்டுமா; போ காமற் பொறுத்திருக்கவேண்டுமென்றோடு கேட் டான். அதற்கவன், போம், உமக்கு அனுக்லமாவ தாக: யெகோவா அதைஇராசாவின்கையில் ஒப்பிப்பொரென்றான்.—இராசாஅவனைநோக்கி, நீ யெ கெகோவாவின்பேரால்எனக்குஉண்மையே யன்றிவேறென்றுஞ் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம்உன்னை ஆணையிடுவீக்கவேண்டுமெ ன்றுசொல்ல, —இவன், மேய்ப்பன்னில்லாத ஆடுக யெனைப்போல, இலரவேலரின்வரும் மலைகளின் மேல்சிறுண்டதைக்கண்டேன்: அப்பொழுது யெகோவா இவர்களுக்கு ஆண்டவனில்லை: இ வர்களையாவருந் தங்கள்நங்கள்விட்டுக்குச்சகமே திரும்பிவிட்டமென்று சொன்னாரென்றான்.— அப்பொழுது இலரவேலரின் இராசா யோஷா யெ பாத்தைநோக்கி, இவன்என்னைக்குறித்துத்தீமை யெயன்றி, நன்மை தீர்க்கதரிசனம் சொல்லுகிற தில்லையென்று நான் உமக்குச் சொல்லவில்லை யாவென்றான்.—பின்பு இவன், யெகோவா யெ கவின் வாக்கைக்கேளும், நான், யெகோவா தமது ஆசனத்தில் வீற்றிருக்க, அவர் சமீபத் தில் அவர் வலப்புறத்திலும் அவர் இடப்புறத்தி லும் வானத்தின் சகல சேனைகளும் நிபுண்கண்டேன்.—அப்பொழுது யெகோவா, ஆகாப், உய ராமொத் கிவியாத்துக்குப்போய், அங்கேமாளும் படி அவனை ஏவுகிறவன்யாவென்றே கேட்க, ஒருவன் ஒருவிதமாகவும், ஒருவன் மறுவிதமா கவுஞ் சொன்னார்கள்.—பின்பு ஒரு ஆவிவந்து உக யெகோவாவுக்கு முன்னின்று, நான் அவ னை ஏவுவேனென்றது.—அதற்கு யெகோவா உஉ வா அதைநோக்கி, எப்படியென்றுகேட்க, அது, நான்போய் அவனுடைய சகல தீர்க்கதரிசிக ளின்வாயிலும்பொய்பிறப்பிக்கும் ஆவியாயிருப் பேனென்றது. அதற்கு அவர், நீ அவனை எவி, மேற்கொள்ளுவாய்: நீ புறப்பட்டுப்போ, அப்ப டிச்செய்யென்றார்.—கேளும், இப்பொழுது யெ உக கோவா இறத்தச்சகல தீர்க்கதரிசிகளின் வாயி லும்பொய்பிறப்பிக்கும் ஆவியையிட்டார், யெ

(உ) உ.நாளா.யெ.உ. (க) உபா.ச.ச.க. (ச) உ.இரா.க.எ. (சு) அதி.யெ.யெ.உ. (ஊ) இரா.க.யெ. (யெ) என்.உ.உ.க.அ. (யெ) மத்.க.க.க. (யெ) ஏசா.க.க. தானி.எ.க. யோபு.க.ச. யோபு.உ.க. சங்.நா.உ.உ.உ. தானி.எ.யெ. ச.க.க.யெ. மத்.யெ.யெ. எபி.க.எ.யெ. (உஉ) நியா.க.உ.க. யோபு.யெ.யெ. எசேச.யெ.க. உ.தெச.உ.யெ. (உக) எசேச.யெ.க.

கோவா உம்மைக்குறித்துநீமையாகியவாக்கு உப்சொன்னாரென்றான்.—அப்பொழுது இன்னொருவின் புத்திரனாகிய சித்தியா சமீபித்துப்போய், கன்னத்தில் அடித்து, யெ கோவாவின் ஆவி உன்னுடன் பேசும்படி எந்தவழியாய் எண்ணிவிட்டு உடுவந்ததென்றான்.—அதற்கு மீகாயா, நீ ஒளித்துக் கொள்ளும்படி ஒரு அந்தரங்கமான அறையிற் பிரவேசிக்கும் அத்தினத்தில் அறிந்துகொள்ளு உகவாயென்றான்.—அப்பொழுது இலரவேலரின் இராசா மீகாயாவைப்பிடித்து, கசரத்தின் அதிபதியாகிய அம்மோனிட்டுத்திலும், இராசாவின் புத்திரனாகிய யோவாஷிடத்தினுக்கொண்டுபோய்விட்டென, —இவனைச் சிறைச்சாலையிலேவைத்து, நான் கசமேதிரும்பிவரும்வரைக்கும் இவனுக்குத்துக்கத்தின் அப்பமுத்துக்கத்தின் சலமுக்கொடுத்து, ஆதரித்துக்கொள்ளுக்கொண்டு, இராசாசொல்லு அழகிரென்று சொல்லுக்கொண்டு.—அதனால் மீகாயா, நீர் எவ்விறும் கசமேதிரும்பிவந்தால், யெ கோவா என்னைக்கொண்டு வாக்கிடவில்லையென்றான். மேலும் அவன் சனங்களை, நீங்கள் ஒவ்வொருவரும் கேளுக்கொண்டு.— உக பின்பு இலரவேலரின் இராசாவும் யூதாதேசத்து இராசாவாகிய யோஷாபாத்தும் ராமொத் திவியாத்துக்குப் புறப்பட்டுப்போகையில்,—இலரவேலரின் இராசா யோஷாபாத்தைநோக்கி, நான் வேஷமாறி, யுத்தத்திற் பிரவேசிப்பேன்; நீரோ உமது இராசரீக்கவஸ்திரங்களைத்தரித்துக்கொள்ளுமென்றான். அப்பால் இலரவேலரின் இராசா வேஷமாறி யுத்தத்திற் பிரவேசித்தான்.— ௩௧ ஆரியாவின் இராசா தன் ரதங்களுக்கிப்பதியாகிய முப்பத்திரண்டு சேனாபதிகளேநோக்கி, நீங்கள் இலரவேலரின் இராசாவுடனே மாத்திரமன்றி, மற்றச் சிறியோர் பெரியோருடன் யுத்தஞ்செய்ய வேண்டாமென்று கட்டினையிட்டி ௩௨ ருந்தான்.—இரதங்களுக்கிப்பதிகள் யோஷாபாத்தைக்கண்டபொழுது, சிச்சயமாய் இவனை இலரவேலரின் இராசாவென்று சொல்லி, அவனை எதிர்த்து யுத்தஞ்செய்யும்படி சாய்ந்துபோக, யோஷாபாத் குரவிட்டான்.—இரதங்களின் அதிபதிகள் அவன் இலரவேலரின் இராசா அல்லவென்று கண்டபொழுது, அவனைத்தொடராமல் திரும்பினார்கள்.—ஒருவன் இலக்குக்குறியாமல், தன் வில்லை நானேற்றி எய்ய, அது இலரவேலரின் இராசாவுக்கு, கவசமிட்ட சந்துகளுக்கிடையேப்பட்டது: அதினால் அவன் தன் சாரதியை நோக்கி, எனக்குக்காயம்பட்டது; நீ உன் கையைத்திரும்பி, சேனைகளுக்கப்பால் ௩௩ என்னைக்கொண்டுபோய் விடென்றான்.—அன்றைத்தினம் யுத்தம் அதிகரித்தது: இராசா ஆரியருக்கு விரோதமாய்த்தன் ரதத்திலே தரிந்தான்,

சாயங்காலம் அவன் இறந்துபோனான்: அந்தக் காயத்தின் இரத்தம் ரதத்துக்குள்ளே வடிந்தது.— ஆரியன் அஸ்தமனமாகிறபொழுது, ஒவ்வொரு கூசுவருந் தங்கள் தங்கள் தேசத்துக்குப் போகலாமென்று சமஸ்தசேனைகளுக்கும் பிரசித்தம்பண்ணப்பட்டது. இராசா இறந்தபின்பு ஷமாரியாவுக்குக்கொகூண்டுபோகப்பட்டான்; இராசாவை அவர்கள் ஷமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்.—அந்நகரம் ஷமாரியாவின் குளத்திலே கழுவப்படுகையில், யெ கோவா சொல்லியிருந்தவாக்கின்படி, நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கின: அவன் கவசத்தையுந்தோய்த்தார்கள்.—ஆகாப்பின் ௩௩ மற்றக்கிரியைகளும், அவன் செய்தயாவும், அவன்யானைத்தந்தத்தால் வீடுகட்டினதும், பலநகரங்களைக்கட்டினதும், இலரவேலரின் இராசாக்களின் சரித்திர புத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.—ஆகாப் தன்முன்னேருடன் மகாரித் சயிதிரையடைந்தான்; அவனுக்குப்பின் அவன்புத்திரனாகிய அகல்யா அரசாண்டான். ஆசாவின் புத்திரனாகிய யோஷாபாத், இலர சகவேலரின் இராசாவாகிய ஆகாப் அரசாண்ட நாலாம் வருஷத்தில் யூதாதேசத்துக்கு இராசாவானான்.—யோஷாபாத் அரசாணத்தொடங்கினபொழுது, அவனுக்கு முப்பத்தைந்து வயது; அவன் யெருஷலேமில் இருபத்தைந்து வருஷம் அரசாண்டான். ஷில்லீயின் புத்திரனாகிய அவன் மாதாவின்பேர் அடுபான்.—அவன் தன் பிதாவா சகிய ஆசாவின் எல்லாநெறிகளிலும் நடந்தான்; அவன் அதைவிட்டுவிலகாமல், யெ கோவாவின் பார்வைக்கு நலமானதைச்செய்தான்: ஆனாலும் உயர்ந்தஸ்தானங்கள் நீக்கப்படவில்லை; சனங்கன்பின்னும் உயர்ந்தஸ்தானங்களிலே பலியிட்டிட்டுப்பங்காட்டிவந்தார்கள்.—யோஷாபாத் சச இலரவேலரின் இராசாவுடன் சந்திசெய்தான்.—யோஷாபாத்தின் மற்றக்கிரியைகளும், அவன் சகிகாட்டியபராக்கிரமமும், அவன் நடப்பித்தயுத்தமும், யூதாதேசத்து இராசாக்களின் சரித்திரபுத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.—அவன் தன் சகிபிதாவாகிய ஆசாவின் காலத்திலேயீந்திருந்தசோதோமியரைத் தேசத்தினின்று அகற்றிப்போட்டான்.—அக்காலத்தில் ஏதோமியிலே இராசாவில் சஎலை: பிரதியாக ஒருவன் அரசாண்டான்.—யோஷாபாத் பொன்னுக்காக ஒப்பீருக்குப்போகும்படி தாஜீஷின் கப்பல்களைச்செய்தான்: அந்தக் கப்பல்கள் போகவில்லை; அவைகள் ஏதேசயோன்கேபெரிலே உடைந்துபோயின.—ஆகாப் சகிபின் புத்திரனாகிய அகல்யா யோஷாபாத்தை நோக்கி, கப்பல்களில் என் பணிவிடைக்காரர் உமதுபணிவிடைக்காரருடன் போகவிடுமென்

(உச) உ.நானா.யி.உ.௩௧. (உக) அதி.உ.யி.௩௩. (உ௪) என்.யி.௩.௩௧. உபா.யி.உ.யி.௩௩.௩௩. (௩௩) உ.நானா.௩௩. (௩௪) உ.நானா.யி.௩.௩௧. நீதி.யி.௩.௩௩. (௩௫) உ.சாமு.யி.௩.௩௧. (௩௬) அதி.உ.௩.யி.௩. (௩௭) ஆமோ.௩.யி.௩. (௩௮) உ.நானா.உ.யி.௩.௩௧. (௩௯) அதி.யி.௩.௩௧. உ.இரா.யி.௩.௩௧. (௪௦) உ.நானா.யி.௩.௩௧. உ.கொரி.௩.யி.௩. (௪௧) அதி.யி.௩.௩௧. (௪௨) அதி.யி.௩.௩௧. உ.சாமு.யி.௩.௩௧. உ.இரா.௩.௩௧. (௪௩) உ.நானா.உ.யி.௩.௩௩. அதி.யி.௩.௩.௩. உ.நானா.உ.யி.௩.௩௧. அதி.௩.௩.௩.

- முன். அதற்கு யோஷாபாத் சம்மதிக்கவில்லை.
- (௨) யோஷாபாத் தன் பிதாக்களுடன் மகா நித்திரையடைந்து, தன் பிதாவாகிய தாவீதின் நகரத்திலே தன் முன்னோருடன் அடக்கம்பண்ணப்பட்டான்: அவனுக்குப் பின்பு அவன் புத்திரனாகிய யெகோராம் அரசாண்டான்.
- (௩) ஆகாப்பின் புத்திரனாகிய அகஸ்யா, யூதாதேசத்து இராசாவாகிய யோஷாபாத் அரசாண்டபதினேழாம் வருஷத்தில் ஷமாரியாவில் இஸரவேலருக்கு இராசாவாகி, இஸரவேலரை இரண்டுவருஷம் அரசாண்டான்.—அவன் யெகோகோவாவின் பார்வைக்குத்தீங்குசெய்து, தன் பிதாவின் வழியிலும், மாதாவின் வழியிலும், இஸரவேலரைப் பாவஞ்செய்யப்பண்ணின நெபாத்தின் புத்திரனாகிய யெரோபேயாமின் வழியிலும் நடந்தான்.—அன்றியும் அவன் தன் பிதாசெய்த யாவற்றின் படிக்கும் பாகாலைச் சேவித்து, அவனுக்குப் பூசைசெய்து, இஸரவேலரின் தேவனாகிய யெகோவாவைக்கோப்பப்படுத்தினான்.

(௨) உ.நாளா.உக.க. (௩) வச.சய. (௩) அதி.யு.உக. (௩) கியா.உ.உ. அதி.யு.க.க.

இராசாக்களின் இரண்டாம் புத்தகம்.

க. அதிகாரம்.

க. அகஸ்யா வருத்தமாயிருந்தபொழுது தேவர்களிடத்தில் தூதரையனுப்ப, இலீசாவிலை கண்டிக்கப்படல்: ஓ. இலீசா அந்தத்தூதர்மேல் வானத்தினின்று அக்கினி வரப்பண்ணல்: டி. அனுப்பப்பட்ட மூன்றந்தத்தார் காக்கப்படல்: டிஎ. அகஸ்யாசாதல்.

ஆகாப் மரணமடைந்தபின்பு, மோவாபியர் இஸரவேலரின் ஆளுகையைத்தள்ளிவிட்டார்கள். அகஸ்யா ஷமாரியாவிலுள்ள தன் மேலறையினின்றும் பலகணிவழியாய் விழுந்து வருத்தமாயிருந்தான்: அதினால் அவன், நான் இந்தவருத்தம் நீங்கிச்சொஸ்தமாவே லேவென்று எக்ரோனின் தேவனாகிய பாகால் சிபூப்பிடத்திற்போய்க் கேட்டறியுங்களென்று தூதரை அனுப்பினான். யெகோவாவின் தூதனானவர் திஷ்பியனாகிய இலீசாவைநோக்கி, நீ எழுந்து ஷமாரியாவின் இராசாவுடைய தூதர்களுக்கெதிர்ப்பட்டு, இஸரவேலருக்குள் தேவனில்லையென்ற, நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால் சிபூப்பிடத்தில் கேட்கப்போகிறீர்கள்.—நீ படுக்கும்படி ஏறின கட்டிலினின்றும் இறங்கமாட்டாய், நிச்சயமாய் நீ சாவாயென்று இப்பொழுது யெகோவா சொல்லுகிறாரென்பதை, அவர்களுக்குச் சொல்லென்று சொல்ல; இலீசா புறப்பட்டான்.

தூதர்கள் அவனிடத்தில் திரும்பிவந்தபொழுது, இவன் அவர்களைநோக்கி, நீங்கள் திரும்பிவந்ததென்னவென்று கேட்க,—அவர்கள் இவனைநோக்கி, ஒருமனுஷன் எங்களுக்கெதிர்ப்பட்டுவந்து, நீங்கள் உங்களை அனுப்பின இராசாவிடத்தில் திரும்பிப்போய் அவனைநோக்கி, இஸரவேலருக்குள் தேவனில்லையென்ற நீ எக்ரோனின் தேவனாகிய பாகால் சிபூப்பிடத்தில் அனுப்புகிறாய்; நீ படுக்கும்படி ஏறின கட்டிலினின்றும் இறங்கமாட்டாய், நிச்சயமாய் நீ சாவாயென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லுங்களென்று, எங்களிடத்தில் சொன்னானென்றார்கள்.—அப்பொழுது இவன் அவர்களை நோக்கி, உங்களுக்கெதிர்ப்பட்டுவந்து இவ்வாக்குகளை உங்களுக்குச் சொல்லிய அந்தமனுஷன் எவ்விதமானவனென்று கேட்க,—அவர்கள் இவனைநோக்கி, அவன் ரோமமுள்ளவன், அரையிலே தோற்கச்சுக்கட்டுகிறவனென்றார்கள். அவனை திஷ்பியனாகிய இலீசாவென்றான்.—பின்பு இராசா ஐம்பதுபேருடனே அந்த ஐம்பதுபேருக்கதிபதியை அவனிடத்தில் அனுப்பினான். இவன் அவனிடத்தில் போனபொழுது அவன் ஒரு மலையுச்சி

யிலிருந்தான். இவன் அவனைநோக்கி, தேவனுடைய தாசனே, இராசா உன்னை வரச்சொல்லுகிறாரென்று சொல்ல,—இலீசா ஐம்பது பேருக்கதிபதியைநோக்கி, நான் தேவனுடைய தாசனனால் வானத்தினின்றும் அக்கினியிறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிபதாகவென்றான். உடனே வானத்தினின்றும் அக்கினியிறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சிபத்தது.—திரும்பவும் அவன்வேறே ஐம்பதுபேருடனே அந்த ஐம்பதுபேருக்கதிபதியை அவனிடத்தில் அனுப்பினான். இவன் அவனைநோக்கி, தேவனுடைய தாசனே, இராசா உன்னை விரைவில் வரச்சொல்லுகிறாரென்று சொல்ல,—இலீசா அவர்களைநோக்கி, நான் தேவனுடைய தாசனனால் வானத்தினின்றும் அக்கினியிறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிபதாகவென்றான். உடனே தேவனுடைய அக்கினி வானத்தினின்றும் இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சிபத்தது.

பின்னும் அவன் மூன்றந்தரம் ஐம்பதுபேருடனே அந்த ஐம்பதுபேருக்கதிபதியையும் அனுப்பினான். இந்த மூன்றாம் ஐம்பதுபேருக்கதிபதிபோய்ச்சேர்ந்து, இலீசாவின் முன்பாக முழங்காற்படியிட்டு அவனைப் பிரார்த்தித்து, தேவனுடைய தாசனே, என் பிராணனும், உமது அடியாராகிய ஐம்பதுபேருடைய பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருக்கக்கடவன.—வானத்தினின்றும் அக்கினியிறங்கி, முன்வந்த ஐம்பதுபேருக்கு அதிபதிகளிருவரையும், அவரவர் ஐம்பதுபேரையும் தகித்தது: இப்பொழுது என் பிராணன் உமது பார்வைக்கு அருமையாய் இருப்பதாகவென்றான்.—அப்பொழுது யெகோவாவின் தூதன் இலீசாவைநோக்கி, இவனுடன்போ: இவனுக்குப்பயப்படவேண்டாமென்றார். அதினால் அவன் எழுந்து இவனுடனே இராசாவிடத்திற்போய், அவனைநோக்கி,—இஸரவேலருக்குள்ளே தேவனில்லையென்ற, எக்ரோனின் தேவனாகிய பாகால் சிபூப்பிடத்தில் கேட்கும்படி தூதரையனுப்பினாய்; ஆதலால் நீ படுக்கும்படி ஏறின கட்டிலினின்றும் இறங்கமாட்டாய், நிச்சயமாய் நீ சாவாயென்று யெகோவா சொல்லுகிறாரென்றான்.

இலீசாசொன்ன யெகோவாவுடையவாக் டிஎகின்படியே அவன் இறந்துபோனான். அவனுக்குப் புத்திரனில்லாதபடியால், அவனுக்குப் பின்பு யூதாதேசத்து இராசாவாகிய யோஷாபாத்தின் புத்திரனையெகோராம் அரசாண்ட இரண்டாம்

(க. அதி. க.) உ.சாமு.அ.உ. அதி.க.ஓ. க.சாமு.ஓ.யி. (அ) ச.க.யி.ச. ம.ந.ச. (யி) ஓ.க.க.ஓ.ச. (யி) க.சாமு. உ.ச.உ. ச.வ.எ.உ.யி. (யி) அதி.க.க.

யெ வருஷத்தில் யெகோராம் இராசாவானான்.—அக ஸ்யா செய்த மற்றக்கிரியைகள் இலரவேலரின் இராசாக்களுடைய சரித்திர புத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.

உ. அதிகாரம்.

க. இலீசாவும் இலீஷாவும்யாத்திரைசெய்தல். நதி கடக்கல்: க. சம்பாஷித்தபின்பு இலீசாவான மேறல்: யெ. இலீஷாநிரும்பிவந்து நதியைக் கடத்தல்: தீர்க்கதரிசிகளிடத்தில்மேன்மைபெறல்: யசு. வாவிபதீர்க்கதரிசிகள் இலீசாவைத் தேடியுங்காணுகிருத்தல்: யசு. இலீஷாஉப்பைக் கொண்டு சவரீரைச்சீர்ப்படுத்தல்: உசு. இலீஷாவைப்பரிசாசம் பண்ணினவர்களைக் கரடி கீறல்.

பின்பு யெகோவா இலீசாவைச்சமுல்காற்றி னாலேவானத்துக்கு எடுத்துக்கொள்ளுமுன், இலீசா இலீஷாவுடன் கில்காலினின்றறுபுறப்பட்டுப் போனான்.—அப்பொழுது இலீசா இலீஷாவை நோக்கி, யெகோவா என்னைப்பெத்தேலுக் கணுப்புகிறார், நீ இங்கே தரிக்கவேண்டுமென்று சொல்ல, இலீஷா, நான் உம்மைவிட்டுப்பிரிய மாட்டேனென்று நித்திய யெகோவாவைக் கொண்டும், உமது ஆத்தமத்தைக்கொண்டுஞ்சொ ல்லுகிறேனென்றான். அதினால் இருவரும்பெத் தேலுக்குப்போனார்கள்.—பெத்தேலிலே யிருந்த தீர்க்கதரிசிகளின் ழீஷர்கள் இலீஷாவிடத்திலவ ந்து, அவனைநோக்கி, இன்றைத்தினம் யெகோவா உனக்குத் தலையாகிய உன் ஆண்டவனை எடுத்துக்கொள்ளுவார்; இது உனக்குத்தெரியு மாவென்றுசொல்ல, எனக்குத் தெரியும்; நீங்கள் பேசாம விருங்குகின்றீர்கள்.—பின்பு இலீசா இவனைநோக்கி, இலீஷாவே, யெகோவா என்னை யெரீகோவுக்கு அனுப்புகிறார், நீ இங்கே தங்கியிருக்கவேண்டுமென்றான்; அதற்கு இவன், நான் உம்மைவிட்டுப்பிரியமாட்டேனென்று நித்திய யெகோவாவைக்கொண் டும், உமது பிராணனைக்கொண்டும் சொல்லுகிறேனென்றான். அப்படியே அவர்கள் யெரீகோவுக்குவந்தார்கள்.—யெரீகோவிவருந்த தீர்க்கதரிசிகள் இலீஷாவிடத்திலவந்து, அவனைநோக்கி, இன்றைத்தினம் யெகோவா உனக்குத் தலையாகிய உன் ஆண்டவனை எடுத்துக்கொள்ளுவார்; இது உனக்குத்தெரியுமாவென்றுசொல்ல, இவன், எனக்குத்தெரியும்; நீங்கள் ஒன்றும் பேசவேண்டாமென்றான்.—பின்பு இலீசா அவனை நோக்கி, யெகோவா யோர்தானுக்கு என்னை யனுப்புகிறார்; நீ இங்கே தரித்திருக்கவேண்டுமென்றுசொல்ல, இவன், நான் உம்மைவிட்டுப்பிரியமாட்டேனென்று நித்திய யெகோவாவைக்கொண்டும், உமதுபிராணனைக்கொண்டுஞ்சொல்லுகிறேனென்றான். அதினால் அவர்கள் எந்நடந்துபோனார்கள்.—தீர்க்கதரிசிகளின் ழீஷருக்

குள் ஐம்பதுபேர் பார்க்கும்படிபோய் எதிர்ப்புறத்தில் தூரமாய் நின்றார்கள்: அவர்கள் யோர்தான்கரையில் நிற்கையில்,—இலீசா தன்மேலங் அகிய எடுத்துச்சுருட்டி, சலத்தையடிக்க, அது இரண்டாய்ப்பிரிந்தது; அதினால் அவ்விருவரும் உலர்ந்த தரைவழியாய்க்கடந்துபோனார்கள்.

அவர்கள் கடந்தபின்பு இலீசா இலீஷாவை நோக்கி, நான் உன்னைவிட்டுஎடுத்துக்கொள்ளப்படுமுன்னே உனக்கென்ன செய்யவேண்டும், கேளென்றுசொல்ல, இலீஷா, உம்மிலுள்ள ஆவி எனக்கு இருமடங்காய்க் கிடைக்கவேண்டும்: இதுவே என பிரார்த்தனையென்றான்.—அதற்கு அவன் நீ கேட்டகாரியம் அரிது: நான் உன்னை விட்டுஎடுத்துக்கொள்ளப்படுகிறபொழுதுநீஎன்னைக்கண்டால், அது உனக்குக்கிடைக்கும்; இல்லாவிட்டால் உனக்குக்கிடையாதென்றான்.—அவர்கள் இப்படிச்சம்பாஷித்துக்கொண்டெந்நது போகையில், ஒரு அக்கினிஇரதமும், அக்கினிக்குதிரைகளுந் தோன்றி அவர்களைப் பிரிவுபடுத்த, இலீசா சமுல்காற்றினாலேவானத்துக்கு ஏறிப்போனான்.

இலீஷா கண்டு, என்பிதாவே, என்பிதாவே, யெ இலரவேலரின் இரதமே, அவர்கள் குதிரைவீரரேயென்றான். பின்புஇவன் அவனைக்காணவில்லை: இவன் தன்வல்திரங்களை எடுத்து இரண்டிதுண்டாகக் கிழித்துப் போட்டான்.—பின்பு இலீசாவினின்றும் விழுந்தமேலங்கிய எடுத்து யோர்தானுக்குத் திரும்பிப்போய்க் கரையிலே நின்றுகொண்டு,—இலீசாவினின்று விழுந்தமே லங்கியைப்பிடித்து, சலத்தை அடித்து, இலீசாவின்தேவனாகிய யெகோவா எங்கேயென்றான்; இவன்சலத்தை அடித்தமாதிரித்தில், அது இருபுறமும் ஒதுங்கிப்பிரிவுபட்டது: இலீஷா கடந்துபோனான்.—யெரீகோவிலே நின்ற தீர்க்கதரிசிகளின் ழீஷர்கள் அவனைக்கண்டவுடனே, இலீசாவின ஆவி இலீஷாவிடத்திலேதங்குகின்றதென்றார்கள். பின்பு அவர்கள்வந்து அவனுக்கெதிர்ப்பட்டெ. அவனுக்குமுன்பாகப் பூமிக்கு நேரே தாழ்ந்து வணங்கினார்கள்.

அவர்கள் அவனை நோக்கி, உமதடியாருடன் ஐம்பது பராக்கிரமசாலிகளிருக்கிறார்கள்; அவர்கள் போய், உமது ஆண்டவனைத் தேடவிடும்: யெகோவாவின் ஆவி அவரை எடுத்து, மலைகளில் ஒன்றிலாவது யாதொரு பள்ளத்திலாவது கொண்டுபோய் ஏறிந்துவிட்டிருக்கவுங்கூடுமென்றுசொல்ல, அவன் நீங்கள் அனுப்பவேண்டாமென்றான்.—அவர்கள் நெருக்கினதினால் அவன் எவெடைக்கப்பட்டு அனுப்புங்கொள்ளினான். அப்பொழுது அவர்கள் ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; இவர்கள் மூன்றுநாளாய்த் தேடிப்பார்த்தும், அவனைக்காணாமல் திரும்பி இவனிடத்தில் வந்தார்கள்.—இவன் யெரீகோவிவருந்தான்; இவன் யெ

(உ.அதி.க.) ஆதி.உ.உச. க.இரா.யசு.உக. (உ) ருத்.க.யெ,யசு. உசாமு.க.உசு. வச.சு.சு. அதி.ச.கூய. (க) க.இரா.உய.கூதி. (அ) யாத.யசு.உக. யோச.கூ.யசு. வச.யசு. (யெ) அதி.கூ.யெ. சங்.ரா.ச.ச. (யெ) அதி.யசு.யசு. (யசு) வச.அ. (யெ) வச.எ. (யசு) க.இரா.யசு.யெ. எசெக்.அ.கூ. அப்.அ.கூ.

அவர்களைகோக்கி, போகவேண்டாமென்றுநான் உங்களுக்குமுன்னமே சொல்லவில்லையாவென்றான்.

௨௧ பின்பு அந்நகரத்திலுள்ள சனங்கள் இலீஷா வைநோக்கி, இந்த நகரம் நிற்றிற ஸ்தானம் ரம் மியமுன்னது, அது எங்கள் ஆண்டவனுக்குத்தெரியும்: ஆளுநம், நீர் சவர், நிலம் பாழ்நிலமென் உய ரூர்கள்.-அவன் ஒருபுதுத்தோண்டுகொண்டவந்து, அதிலே கொஞ்சம் உப்புப்போடுங்களைன் உக ருன். அவர்கள் கொண்டவந்தார்கள்.—பின்பு அவன் புறப்பட்டு நீரூற்றினிடத்திற் போய், அதில் உப்பைத்தெளித்து, இந்தச் சலத்தை நான் சுத்தி செய்தேன்; இனி இதிலால் மரணமும், நிலப்பாழும் உண்டாகாதென்று யெ கோவா சொல்லு உஉ கிருரென்றான்.-இலீஷா சொல்லியவாக்கின்படி இந்நகர்வரைக்கும் அந்த நீர் நல்ல நீராயிருக்கின்றது.

௨௨ அவன் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுப் பெத்தேலுக்குப்போனான்: அவன் வழிநடந்து போகையில், நகரத்திலிருந்து இளைஞர் சிலர் புறப்பட்டுவந்து, மொட்டைத்தலையனே, ஏறிப்போ; மொட்டைத்தலையனே, ஏறிப்போவென் உஉ றுசொல்லி அவனைநிந்தித்தார்கள்.—அப்பொழுது அவன்கிரும்பி அவர்களைப்பார்த்து, யெ கோவாவின் பேரால் அவர்களைச்சுப்பித்தான். அப்பொழுது காட்டிலிருந்து இரண்டொட்டைக்கரடிகள்வந்து, அவர்களில் நற்பத்திரண்டு இளை உடு குரைப்பீறிப்போட்டன.—அவன் அங்கேகின்ற புறப்பட்டுக் கர்மேல்மலைக்குப்போய், அங்கிருந்து ஷமாரியாவுக்குத் திரும்பினான்.

௩. அதிகாரம்.

௧. யெகோராம் ஆளுகையெய்தல்: ச. மேஷா ஆளுகையை விரோதித்தல்: ௧. யெகோராம், யோஷாபாத், ஏதோம் இராசா என்னுமிவர்கள் சலங்கிடையாதபடி கிலேசப்பட்டவேளையில் இலீஷாவால் சலத்தையும், செயத்தைக் குறித்துவாக்குத்தத்தையும்பெறல்: ௨௧. மோவாபியர்தோவ்வியடைதல்: ௨௧. மோவாபு இராசா தன்புத்திரனைப்பலியிடல்.

யூதாதேசத்து இராசாவாகிய யோஷாபாத் அரசாண்ட பதினெட்டாம் வருஷத்தில், ஆகாப்பின் புத்திரனாகிய யெகோராம் ஷமாரியாவில் இஸரவேலருக்கு இராசாவாகி, பன்னிரண்டுவருஷம் இராச்சியபரிபாலனஞ் செய்தான்.—அவன் யெ கோவாவின் பார்வைக்குத் தீங்கு செய்தும், தன் பிதா மாதாவைப்போல நடவாமல், அவன் தன் பிதாவுண்டாக்கின பாகாவின் ளிக்கிரகத்தை அகற்றிவிட்டான்.—ஆகிலும் இஸரவேலரைப் பாவஞ்செய்யப் பண்ணின யெ ரோபேயாமின் பாவங்களைவிட்டு விலகாமல், அவைகளைச் சார்ந்துநடந்தான்.

யூதாதேசத்து இராசாவாகிய மேஷா வெரு ஆமொடுகையுடையவன், அவன் இஸரவேலின் இராசாவுக்கு ஒருவட்சம் ஆட்டுக்கட்டிகளையும், ரோமுள்ள ஒருவட்சம் ஆட்டுக்கட்டிகளையும் திறையாகக்கொடுத்துவந்தான்.—ஆகாப் மரணமடைந்தபின்பு மோவாபியரின் இராசாவின் ஆளுகையைத் தன்னிவிட்டான். அக்காலத்திலே யெகோராம் இராசா ஷமாரியாவின் மூன்றாம் மூலையுடையவராய் புறப்பட்டு, சமஸ்த இஸரவேலரையுந் தொகையிட்டான்.—அவன் போய் யூதாதேசத்தின் இராசாவாகிய யோஷாபாத் திடத்தில் ஆளுநப்பி, மோவாபியரின் இராசா என் ஆளுகையை விரோதித்தான்: ஆதலால் மோவாபுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய என்னுடன் வருவீராவென்று கேட்பித்தான்; அதற்கு இவன் நான் வருவேன்: நானே நீர், என் சனங்களை உம்முடைய சனங்கள், என் குதிரைகளை உம்முடைய குதிரைகளென்றான்.—அவன் எந்த வழியாய்ப் போவோமென்று கேட்க, இவன் ஏதோ மின் வனாந்தரவழியாயென்றான்.—அதிலால் இஸரவேலரின் இராசாவும், யூதாவின் இராசாவும், ஏதோ மின் இராசாவும் சுற்றிப்போய் ஏழுநாள் பயணஞ்செய்தார்கள்: சேனைகளுக்கும், அவர்களுடனேயிருந்த மிருக சீவன்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.—இஸரவேலரின் இராசா, ஐயோ, மோவாபியரின் கையில் ஒப்பிக்கும்படியெ யெ கோவா இந்த இராசாக்கள் மூன்றுபேரையுங்கூட்டிவந்தாரே என்றான்.—யோஷாபாத், யெ கோவாவின் தீர்க்கதரிசி ஒருவனுமில்லையா; அவனைக்கொண்டு யெ கோவாவிடத்திற் கேட்போமென்று சொல்ல, இஸரவேலருடைய இராசாவின் பணிவிடைக்காரரில் ஒருவன், இலீசாவின் கையில் தண்ணீர் றற்றின ஷாபாத்தின்புத் திரனாகிய இலீஷா இங்கே இருக்கிறுனென்றான்.—யோஷாபாத் யெ கோவாவின் வாக்கு அவ னிடத்திலிருக்கின்றதென்றான். இஸரவேலரின் இராசாவும், யோஷாபாத்தும், ஏதோ மின் இராசாவும் அவனிடத்திற் போனார்கள்.—இலீஷா இஸரவேலரின் இராசாவைநோக்கி, எனக்கும் உமக்குமென்ன உமது பிதாவின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உமது மாதாவின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போமென்றான். இஸரவேலரின் இராசா அவனைநோக்கி, அப்படியல்ல: மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, இம்மூன்று இராசாக்களையும் யெ கோவா கூட்டிக்கொண்டுவந்தாரென்றான்.—அதற்கு இலீஷா யூதாதேசத் தின் இராசாவாகிய யோஷாபாத்தின் முகத்தை நான் பாராதிருந்தால், உம்மை நோக்கவுமாட்டேன், பார்க்கவுமாட்டேனென்று, சேனாபதியாகிய நித்திய யெ கோவாவை முன்னிட்டுச் சொல்லுகிறேன்.—இப்பொழுது சுரமண்டலவாத் யெ

மோவாபியரின் இராசாவாகிய மேஷா வெரு ஆமொடுகையுடையவன், அவன் இஸரவேலின் இராசாவுக்கு ஒருவட்சம் ஆட்டுக்கட்டிகளையும், ரோமுள்ள ஒருவட்சம் ஆட்டுக்கட்டிகளையும் திறையாகக்கொடுத்துவந்தான்.—ஆகாப் மரணமடைந்தபின்பு மோவாபியரின் இராசாவின் ஆளுகையைத் தன்னிவிட்டான்.

அக்காலத்திலே யெகோராம் இராசா ஷமாரியாவின் மூன்றாம் மூலையுடையவராய் புறப்பட்டு, சமஸ்த இஸரவேலரையுந் தொகையிட்டான்.—அவன் போய் யூதாதேசத்தின் இராசாவாகிய யோஷாபாத் திடத்தில் ஆளுநப்பி, மோவாபியரின் இராசா என் ஆளுகையை விரோதித்தான்: ஆதலால் மோவாபுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய என்னுடன் வருவீராவென்று கேட்பித்தான்; அதற்கு இவன் நான் வருவேன்: நானே நீர், என் சனங்களை உம்முடைய சனங்கள், என் குதிரைகளை உம்முடைய குதிரைகளென்றான்.—அவன் எந்த வழியாய்ப் போவோமென்று கேட்க, இவன் ஏதோ மின் வனாந்தரவழியாயென்றான்.—அதிலால் இஸரவேலரின் இராசாவும், யூதாவின் இராசாவும், ஏதோ மின் இராசாவும் சுற்றிப்போய் ஏழுநாள் பயணஞ்செய்தார்கள்: சேனைகளுக்கும், அவர்களுடனேயிருந்த மிருக சீவன்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.—இஸரவேலரின் இராசா, ஐயோ, மோவாபியரின் கையில் ஒப்பிக்கும்படியெ யெ கோவா இந்த இராசாக்கள் மூன்றுபேரையுங்கூட்டிவந்தாரே என்றான்.—யோஷாபாத், யெ கோவாவின் தீர்க்கதரிசி ஒருவனுமில்லையா; அவனைக்கொண்டு யெ கோவாவிடத்திற் கேட்போமென்று சொல்ல, இஸரவேலருடைய இராசாவின் பணிவிடைக்காரரில் ஒருவன், இலீசாவின் கையில் தண்ணீர் றற்றின ஷாபாத்தின்புத் திரனாகிய இலீஷா இங்கே இருக்கிறுனென்றான்.—யோஷாபாத் யெ கோவாவின் வாக்கு அவ னிடத்திலிருக்கின்றதென்றான். இஸரவேலரின் இராசாவும், யோஷாபாத்தும், ஏதோ மின் இராசாவும் அவனிடத்திற் போனார்கள்.—இலீஷா இஸரவேலரின் இராசாவைநோக்கி, எனக்கும் உமக்குமென்ன உமது பிதாவின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உமது மாதாவின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போமென்றான். இஸரவேலரின் இராசா அவனைநோக்கி, அப்படியல்ல: மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, இம்மூன்று இராசாக்களையும் யெ கோவா கூட்டிக்கொண்டுவந்தாரென்றான்.—அதற்கு இலீஷா யூதாதேசத் தின் இராசாவாகிய யோஷாபாத்தின் முகத்தை நான் பாராதிருந்தால், உம்மை நோக்கவுமாட்டேன், பார்க்கவுமாட்டேனென்று, சேனாபதியாகிய நித்திய யெ கோவாவை முன்னிட்டுச் சொல்லுகிறேன்.—இப்பொழுது சுரமண்டலவாத் யெ

மோவாபியரின் இராசாவாகிய மேஷா வெரு ஆமொடுகையுடையவன், அவன் இஸரவேலின் இராசாவுக்கு ஒருவட்சம் ஆட்டுக்கட்டிகளையும், ரோமுள்ள ஒருவட்சம் ஆட்டுக்கட்டிகளையும் திறையாகக்கொடுத்துவந்தான்.—ஆகாப் மரணமடைந்தபின்பு மோவாபியரின் இராசாவின் ஆளுகையைத் தன்னிவிட்டான். அக்காலத்திலே யெகோராம் இராசா ஷமாரியாவின் மூன்றாம் மூலையுடையவராய் புறப்பட்டு, சமஸ்த இஸரவேலரையுந் தொகையிட்டான்.—அவன் போய் யூதாதேசத்தின் இராசாவாகிய யோஷாபாத் திடத்தில் ஆளுநப்பி, மோவாபியரின் இராசா என் ஆளுகையை விரோதித்தான்: ஆதலால் மோவாபுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய என்னுடன் வருவீராவென்று கேட்பித்தான்; அதற்கு இவன் நான் வருவேன்: நானே நீர், என் சனங்களை உம்முடைய சனங்கள், என் குதிரைகளை உம்முடைய குதிரைகளென்றான்.—அவன் எந்த வழியாய்ப் போவோமென்று கேட்க, இவன் ஏதோ மின் வனாந்தரவழியாயென்றான்.—அதிலால் இஸரவேலரின் இராசாவும், யூதாவின் இராசாவும், ஏதோ மின் இராசாவும் சுற்றிப்போய் ஏழுநாள் பயணஞ்செய்தார்கள்: சேனைகளுக்கும், அவர்களுடனேயிருந்த மிருக சீவன்களுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.—இஸரவேலரின் இராசா, ஐயோ, மோவாபியரின் கையில் ஒப்பிக்கும்படியெ யெ கோவா இந்த இராசாக்கள் மூன்றுபேரையுங்கூட்டிவந்தாரே என்றான்.—யோஷாபாத், யெ கோவாவின் தீர்க்கதரிசி ஒருவனுமில்லையா; அவனைக்கொண்டு யெ கோவாவிடத்திற் கேட்போமென்று சொல்ல, இஸரவேலருடைய இராசாவின் பணிவிடைக்காரரில் ஒருவன், இலீசாவின் கையில் தண்ணீர் றற்றின ஷாபாத்தின்புத் திரனாகிய இலீஷா இங்கே இருக்கிறுனென்றான்.—யோஷாபாத் யெ கோவாவின் வாக்கு அவ னிடத்திலிருக்கின்றதென்றான். இஸரவேலரின் இராசாவும், யோஷாபாத்தும், ஏதோ மின் இராசாவும் அவனிடத்திற் போனார்கள்.—இலீஷா இஸரவேலரின் இராசாவைநோக்கி, எனக்கும் உமக்குமென்ன உமது பிதாவின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உமது மாதாவின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போமென்றான். இஸரவேலரின் இராசா அவனைநோக்கி, அப்படியல்ல: மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, இம்மூன்று இராசாக்களையும் யெ கோவா கூட்டிக்கொண்டுவந்தாரென்றான்.—அதற்கு இலீஷா யூதாதேசத் தின் இராசாவாகிய யோஷாபாத்தின் முகத்தை நான் பாராதிருந்தால், உம்மை நோக்கவுமாட்டேன், பார்க்கவுமாட்டேனென்று, சேனாபதியாகிய நித்திய யெ கோவாவை முன்னிட்டுச் சொல்லுகிறேன்.—இப்பொழுது சுரமண்டலவாத் யெ

(௨௧) யாத்.யெ.௨௩. அதி.ச.சக. அதி.க.ச. யோவா.க.ச.—(௩. அதி. க.) அதி.க.எ. (௨) க.இரா.யெ.க.க.௩. (௩) க.இரா.யெ.௨.௨.௨.௨.௨.௨. (௪) ஏசா.யெ.க. (௫) அதி.க.க. (௬) க.இரா.௨.௨.௨.௨. (௭) யாத்.யெ.௨. (௮) க.இரா.௨.௨.௨. (௯) அதி.௨.௨.௨. (௧௦) எசே.க.யெ.௩. நியா.யெ.௪. ரூ.க.யெ.௩. க.இரா.யெ.யெ. (௧௧) க.இரா.யெ.௨.௨.௨. (௧௨) அதி.௨.௨.௨. (௧௩) எசே.க.யெ.௩. நியா.யெ.௪. ரூ.க.யெ.௩. க.இரா.யெ.யெ. (௧௪) க.இரா.யெ.௨.௨.௨. அதி.௨.௨.௨. (௧௫) க.சாமு.யெ.௩. எசே.க.க. எசே.க.யெ.௪.௨.௨. எசே.க.யெ.௨.

தியகாரனை என்னிடத்தில் கொண்டுவருங்க
 னென்றான். வாத்தியகாரன் வாசித்தபொழுது
 யெ கோவாவின்கரம் அவன்மேல் அமர்ந்தது.-
 ௧௫ அவன், இந்தத்தாழ்ந்தபூமியிலெங்கும் வாய்க்கால்
 களை வெட்டுங்கொண்டு யெ கோவா சொல்
 யெ லுகிரர், - நீங்கள் காற்றைக்காணவுமாட்டீர்கள்,
 மழையைக் காணவுமாட்டீர்கள்; ஆனாலும் நீங்
 களும் உங்கள் ஆமொடுமுதலிய நிருகசீவன்க
 ளும் குடிக்கும்படி, இந்தத் தாழ்ந்தபூமி நீரினால்
 நிரப்பப்படுமென்று யெ கோவா சொல்லுகி
 யெ றர்.- இது யெ கோவாவின பார்வைக்கு அற்
 பகாரியம்: அவர்மோவாபியரை உங்கன்கையில்
 ௧௬ ஒப்பித்துவிடவார்.- நீங்கள் அரணை ஒவ்வொரு
 நகரத்தையும், ஒவ்வொரு உத்தம நகரத்தையுஞ்
 சேதிப்பீர்கள், ஒவ்வொரு நல்லமரத்தையுந் திறிப்
 பீர்கள், கிணறுகளைல்லாவற்றையும் தூர்ப்பீர்
 கள், நல்ல நிலங்களை யெல்லாம் கற்களால் நா
 உய சப்படுத்துவீர்களென்றான்.- மற்றைநாட்காலமே
 போசனபலியிட்டபொழுது ஏதோமின் வழியா
 ய்ச்சலம்வர, தேசம்சலத்தினால் நிறைந்தது.
 ௧௭ பின்பு இராசாக்கள் தங்களுக்கு விரோதமாய்
 யுத்தஞ் செய்யவருகிறார்களென்று மோவாபியர்
 எல்லாருங் கேள்விப்பட்டபொழுது, ஆயுதத்
 தைத்தரிக்கச் சாமர்த்தியமுள்ளயாவரையும் அ
 மைப்பித்துவந்து, தேசத்தின் எல்லைகளிலேநின்
 ௨௨ றார்கள்.- அதிகாலையில் மோவாபியர் எழுந்த
 பொழுது சூரியன் நீரின்மேல் பிரகாசித்ததினால்,
 எதிர்ப்புறத்திலுள்ள அவர்களுக்கு நீர் இரத்தத்
 ௨௩ தைப் போலச் சிவப்பாய்த் தோன்றிற்று.- அதி
 னால் அவர்கள் இது இரத்தம்: இராசாக்கள் ஒருவ
 ரை ஒருவர் வதைத்ததினால் கொலையுண்டார்
 கள்: ஆதலால் மோவாபியரே, கொள்ளையாடவா
 ௨௪ ருங்களைன்றார்கள்.- அவர்கள் இலரவேலின்பா
 னயத்தைச்சேர்ந்தபொழுது இலரவேலி எழுந்து
 மோவாபியரை முறிய அடிக்க, அவர்கள் இவர்
 கள் முன்னின்றுந் தப்பி ஓடினார்கள்: இவர்கள்
 தொடர்ந்துபோய் மோவாபியரைத்தங்கள் தேசத்
 ௨௫ தில் முறிய அடித்தார்கள்.- அன்றியும் இவர்கள்
 நகரங்களை யிடித்தார்கள், நிலத்தை ஒவ்வொரு
 வரும் கல்லெறிந்து நிரப்பினார்கள்; கிணறுக
 ளெல்லாவற்றையுந் தூர்த்தார்கள், நல்லமரங்கள்
 யாவையும் தறித்தார்கள்: கீர்அராசேத்திலேமாத்
 திரம் அதின் மதிலை இடியாமல் விட்டார்கள்;
 ஆனாலும் கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு,
 அதைச் சேதமாக்கினார்கள்.
 ௨௬ மோவாபிய இராசா யுத்தத்தைச்சுசிப்பது அரி
 தென்றுகண்டு, ஏதோமின் இராசாவிடத்தில்ப
 லாற்காரமாய்த் தாண்டிப்போவதற்குக்கட்கத்தை
 யுருவின் எழுதுறுபேரைக் கூட்டிப்போனான்:
 ௨௭ ஆகிலும் அது முடியாமற்போயிற்று.- அப்பொ
 முது அவன்தனக்குப்பின் இராசாபிஷேகத்தைப்
 பெறத்தரும் தன்முத்தமகனைப்பிடித்து மதிலின்
 மேல் தகணபலியிட்டான். அதினால் இலரவே

லர்மேல் மிகவுங்குரோத முண்டாயிற்று: அவர்
 கள் அவனை விட்டுப்பறப்பட்டுத் தங்கள் தேசத்
 துக்குத் திரும்பிவிட்டார்கள்.
 ச. அதிகாரம்.
 ௧. விதவையின் எண்ணெயைப் பெருகச்செய்
 தல்: ௮. இன்னேமிய ஸ்திரிக்குப் புத்திரபாக்கி
 யங்கொடுத்தல்: ௧௮. புத்திரன்மரித்தபின்பு அ
 வனை உயிர்ப்பித்தல்: ௩௮. கில்காலில் பிராண
 நாசஞ்செய்யுங்குழின் விஷத்தைக்கொடுத்தல்:
 ௪௨. கொஞ்ச உணவினால் அநேகசனங்களைப்
 போஷிப்பித்தல்.
 தீர்க்கதரிசிகளின் சீஷருடைய மனைவிகளி
 ௧ ல் ஒருத்தி இலீஷாவைநோக்கி, உமது அடியா
 னாகிய என்முருஷன் இறந்துபோனான்; உமது
 அடியான் யெ கோவாவுக்குப்பயந்து நடந்தா
 னென்பது உமக்குத்தெரியும்: கடன்தந்தவன்என்
 புத்திரரிருவரையுந் தனக்கடிமைகளாக்கிக்கொள்
 எவருகிறுனென்று சொல்லிக்குரவிட்டபுதான்.-
 இலீஷா அவனைநோக்கி, நான் உனக்காகஎன்
 ௨ தென் செய்வேன்; உன் வீட்டிலிருக்கிறதென்ன,
 சொல்லென்று கேட்க, அவள், வீட்டில் உமத
 ௩ டியானுக்கு ஒருபாத்திரம் நிறைந்தஎண்ணெயன்
 றி வேடுருன்றுமில்லையென்றான்.- அப்பொழு
 ௪ து அவன், நீபோய், உன் அயலாரெல்லாரிடத்தி
 லும் அநேகம் வெறும்பாத்திரங்களை இரவலாக
 வாங்கு.- நீ உள்ளேபோய் உன்புத்திரருடன்
 ௫ உள்ளே நின்று கதவைப்பூட்டு, பின்பு அந்தப்
 பாத்திரங்களைல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்
 ௬ த பாத்திரத்தை ஒரு புறத்தில் வையென்றான்.-
 அவன் அவனை விட்டுப்போய், தன்னிடத்தில்
 ௭ பாத்திரங்களைக் கொண்டுவந்த தன் புத்திரரு
 டன் உள்ளேநின்றுகொண்டு கதவைப்பூட்டிவி
 ௮ ட்டி, வார்த்தான்.- பாத்திரங்கள் நிறைந்தபின்பு,
 ௯ அவன்தன்புத்திரனைநோக்கி, இன்னுமொருபாத்
 திரங் கொண்டுவாவென்று சொல்ல, அவன் அவ
 ௧0 னைநோக்கி, இனிப் பாத்திரமில்லையென்றான்.
 அப்பொழுது எண்ணெய் நின்றவிட்டது.- அ
 ௧1 வன்போய்த் தேவனுடைய தாசனுக்கு அதைத்
 தெரிவிக்க அவன், நீபோய் எண்ணெயைவற்று
 உன்கடனைத்தீர்த்துவிட்டு, சேஷத்தைக்கொண்
 ௧2 டி நீயும் உன் பிள்ளைகளுஞ் சீவனம்பண்ணுங்க
 ளென்றான்.
 பின்பு ஒருநாள் இலீஷா இன்னேமுக்குப்போ
 ௧3 ன்பொழுது, அங்கிருந்த கனமுள்ள ஒரு ஸ்திரி
 ரி போசனம் பண்ணும்படி, அவனைவருந்தி அ
 ௧4 மைத்தான். அவன் அந்த வழியாகச் செல்லும்
 பொழுதெல்லாம் போசனம்பண்ண அங்கே தங்
 ௧5 குவான்.- அவன்தன் முருஷனைநோக்கி, கித்தமும்
 இந்தவழியிற்செல்லுகிற தேவதாசனாகிய இ
 ௧6 வன் பரிசுத்தமுள்ளவன்.- நாம் மதிலின்மேல்
 ௧7 சிற்றறைகட்டி, இவனுக்கு அதில் ஒரு கட்டி
 லும், ஒருபோசனபீடமும், ஒரு ஆசனமும், ஒரு
 விளக்கும்லைப்போம்: இவன் நம்மிடத்தில் வ

(௧௫) அரி.ச.கூ. (௨௫) யாத்.௨௬.௩௬.௪௫. (௨௬) ஏசா.௧௬.௭.௧௧. (௨௭) ஆமோ.௨.௧. அதிக.௮.௨௫.- (ச. அதிக. ௧.)
 ௧. இரா.௨.௫.௧௬. வேலி.௨௬.௩௬. மத்.௫.௮.௨௬. (௩) அதி.௩.௧௫. (௮) யோச.௧.௧௫.௧௬.

ரும்பொழுது அவ்விடத்திலிருக்கலாமென்றான். -
 106 ஒருநாள் அவன் அங்கே வந்தபொழுது அந்த அ-
 றையிற்பிரவேசித்து, அவ்விடத்தில் படுத்தான். -
 107 அவன் தன் பணிவிடைக்காரனாகிய கேயேசா-
 யைநோக்கி, ஐனேமியானைக்கூப்பிடென்றான். -
 இவன் அவனைக்கூப்பிட, அவன் அவனுக்கு முன்
 108 பாகவந்துநின்றான். - அவன் இவனைநோக்கி, நீ
 எங்கள்மேல் மிகுதியுஞ் சிந்தைவைத்தாய்; உ-
 னக்கென்னசெய்யவேண்டும்; இராசாவிடத்தி-
 லாவது, சேனாபதியிடத்திலாவது பேசவேண்டு-
 மாவென்று கேட்க, அவன், நான் என் சனைக்
 109 ளுக்குள்ளே வாசமாயிருக்கிறேனென்றான். -
 110 பின்பு அவன் அவளுக்குச் செய்யவேண்டிய
 தென்னவென்றுகேட்க, கேயேசாய் அவளுக்குப்
 பிள்ளையிலை, அவன் புருஷன் விருத்தனென்று
 111 உத்தரஞ்சொன்னான். - பின்னும் அவன் அவ-
 னைக் கூப்பிடென்றான். அவன் அவனைக்கூப்-
 பிட்டபொழுது அவன் வாசலில்வந்துநின்றான். -
 112 அவன், ஒரு உற்பவகாலத்தனவில், குறிக்கப்-
 பட்டசமயத்தில், நீ ஒருபுத்திரனைத் தழுவுவா-
 யென்றுசொல்ல, அவன் அல்ல, என் ஆண்ட-
 113 வனே, தேவனுடைய தாசனே, உமதடியானே
 யெவஞ்சிக்கலாகாதென்றான். - பின்பு அந்தஸ்திரி க-
 ருப்பந்தரித்து, இலீஷா தனக்குச்சொன்ன கா-
 114 லத்தில், ஒரு உற்பவகாலத்தனவிலே, ஒரு புத்தி-
 ரனைப்பெற்றான்.
 115 அந்தப்பிள்ளை வளர்ந்தபின்பு, ஒருநாள் அரி-
 வெட்டுகிறவர்களோடிருந்த தன் பிதாவினிடத்-
 116 துக்குப்போயிற்று. - அது தன் பிதாவைநோக்கி,
 எந்தலை, எந்தலையென்று சொல்ல, அவன் ஒரு
 117 வேலைக்காரனைப்பார்த்து, இதைத்தன்மாதாவி-
 டத்தில் கொண்டுபோய்விடு என்றான். - இவன்
 அதை எடுத்து மாதாவிடத்திற் கொண்டுபோய்
 118 விட்டான், அது மத்தியானகாலம்வரைக்கும் அ-
 வளுடைய மடியிலேயிருந்தது, பின்பு இறந்து
 119 உக போயிற்று. - அப்பொழுது அவன் ஏறிப்போய்,
 தேவனுடைய தாசனின் கட்டில்மேல் அ-
 120 தைக்கிடத்திலிட்டு, கதவைப் பூட்டிககொண்டு
 121 வெளியேபுறப்பட்டுப்போய், - தன்புருஷனைக்
 கூப்பிட்டு, நான் தேவனுடைய தாசனிடத்தில்
 போய்வரும்படி வாலிபரில் ஒருவனையும், கழு-
 122 தைகளில் ஒன்றையும் என்னிடத்தில் அனுப்பு
 உக மென்றான். - அதற்கவன் நீ இன்றைக்கு அவனி-
 டத்தில் போகவேண்டியதென்ன; அமாவாசியு-
 123 மல், ஓய்நாளானமல்லவென்றுசொல்ல, அவன்,
 124 உண்மையாய் முடியுமென்றான். - பின்பு அவன்
 தன் பணிவிடைக்காரனைநோக்கி, கழுதைமேல்
 சேணம்வைத்துச்செலுத்திக்கொண்டுபோ; நான்
 125 கட்டளையிட்டாலொழியத்தாமதிக்கலாகாதென்-
 டொறுசொல்லி, - புறப்பட்டு, கர்மேலிலிருந்த தேவ-
 தாசனிடத்திற் போகியில், தேவனுடையதா-

சன் தூரத்தில் அவன்வருகிறதைக்கண்டு, தன்ப-
 ணிவிடைக்காரனாகிய கேயேசாயிடத்தில், பார்,
 126 ஐனேமியான்வருகிறான். - நீ அவளுக்கெதிர்த்தொ-
 ண்டுபோய், நீ சுகமேயிருக்கிறாயா; உன்புருஷன்
 சுகமேயிருக்கிறானா; பிள்ளையுஞ் சுகமேயிருக்-
 127 கின்றதாவென்று அவளிடத்திற் கேளென்றான்;
 அதற்கு உத்தரமாய் அவன், சுகமென்றான். - மலை உ-
 யிலிருந்த தேவதாசனிடத்தில் அவன்வந்து, அ-
 வன் பாதத்தைப்பிடிக்க, கேயேசாய் அவனைத்-
 128 தள்ளிவிடும்படி சமீபித்தான். தேவனுடைய
 தாசன் அவனை விட்டுவிட; அவன் மனம்கசர்-
 திருக்கிறான்: யெகோவா அதை எனக்குச்
 129 சொல்லாமல்மறைத்துவிட்டாரென்றான். - அப்பொ-
 130 ழுது அவன், நான் என் ஆண்டவனிடத்தில்
 ஒரு புத்திரனை வேண்டினேனா; என்னை வஞ்-
 சிக்கவேண்டாமென்று நான் சொல்லவில்லையா
 131 வென்றான். - அவன் கேயேசாயை நோக்கி, நீ உக
 இடைக்கட்டுக்கட்டி, என் கோலை உன் கையில்
 132 எடுத்துக்கொண்டு, வழியில் ஒருவனை நீ சந்தித்-
 தாலும் அவனைவாழ்த்தாமலும், ஒருவன் உனக்கு
 133 வாழ்த்துதல்சொன்னாலும் அதற்கு உத்தரங்கொ-
 டாமலும்போய், கோலைப் பிள்ளையின் முகத்தின்
 134 மேல் வையென்றான். - பிள்ளையின் மாதா, நான் கூய
 உம்மைவிட்டுப் பிரியமாட்டேனென்று நித்திய
 135 யெகோவா வையும், உமது பிராணனையும்
 கொண்டு சொல்லுகிறேனென்று சொல்ல, அ-
 136 வன் எழுந்து அவளுக்குப்பின்சென்றான். - கே
 கேயேசாய் அவர்களுக்குமுன்னேபோய், பிள்ளை-
 137 யின் முகத்திலே கோலை வைத்தான்; ஆனாலுஞ்
 சத்தமுமில்லை, உணர்வுமில்லை. அதிலால் அவன்
 138 வந்து இவனுக்கெதிர்ப்பட்டு, பிள்ளை எழும்ப-
 வில்லையென்றான். - இலீஷா வீட்டில் பிரவேசு
 139 சித்தபொழுது, பிள்ளையிறந்து தன் கட்டிலின்
 மேல் கிடத்தப்பட்டுக்கிறதைக்கண்டு, - உன் கூக-
 140 ளே போய், கதவைப்பூட்டித் தன் பிள்ளையு-
 ணிருந்து, யெகோவா வைப் பிரார்த்தித்து, -
 141 பிள்ளையின்மேல்படுத்து, தன்வாய் அதின்வாயின்
 கூச
 மேலும், தன் கண்கள் அதின் கண்கள்மேலும்,
 142 தன்கைகள் அதின் கைகள்மேலும்படும்படி சாய்ந்-
 து, பிள்ளையின்மேலே குப்புறப்படுத்தான்: பிள்-
 143 னையின்சரீரம் அனல்கொண்டது. - பின்பு அவன் கூடு
 எழுந்து வீட்டுக்குள்ளே உலாவத்திரிந்து, திரும்-
 144 பவும் ஏறிப்பிள்ளையின்மேலே குப்புறப்படுக்க,
 பிள்ளை எழுந்தரத்தும்மிற்று, பிள்ளைகண்களைத்தி-
 145 ரந்தது. - அப்பொழுது அவன்கேயேசாயைநோக்
 146 கூகி, அந்த ஐனேமியானைக்கூப்பிடென்றுசொல்-
 147 ல, அவன் அவனைக்கூப்பிட்டான். அவன் அவனி-
 டத்தில்வந்தபொழுது அவன், உன்மகனை எடுத்தி-
 148 துக்கொண்டு போவென்றான். - அப்பொழுது அ
 149 கூவன் உள்ளேபோய், அவன் பாதத்தில்விழுந்து,
 150 பூமிக்குநேரே தாழ்ந்து வணங்கி, தன் மகனை

(106) ஆதி. 107. ய. 108. வச. 109. (109) ஆதி. 110. (110) மத். 111. க. ச. மா. க. ய. (111) வச. 112. (112) க. இரா. 113. 114. ச. க. ஆதி. 115. க. ஹக். 116. ய. ச. யாத். எ. ய. க. அப். ய. க. 117. (117) ஆதி. 118. (118) யோவா. ய. க. ய. க. (119) வச. 120. மத். 121. க. க. இரா. 122. ய. எ. உ. (122) க. இரா. 123. ய. எ. உ. க. அப். 124. ய. ய. (124) க. இரா. 125. ய. எ. உ. க. ஆதி. 126. க. (126) க. இரா. 127. 128. 129. 130. 131. 132. 133. 134. 135. 136. 137. 138. 139. 140. 141. 142. 143. 144. 145. 146. 147. 148. 149. 150.

எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான். ௩௮ திரும்பவும் இலீஷா கில்காலுக்குப்போனான். அக்காலத்தில் தேசத்திலேபஞ்சமுண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் சிஷர் அவனுக்கு முன்னிருக்க, அவன் தன் பணிவிடைக்காரனை நோக்கி, நீ பெரியபானையை அடுப்பிலே வைத்து, தீர்க்கதரிசிகளின் சிஷருக்காகக் கூழ்சமையென்றான்.—ஒருவன் இலீக்கறிகள் சேகரிக்கும்படி வயலுக்குப்போய், பேய்க்கொம்மட்டியைக்கண்டு, அதின் காய்களில் அறுத்துத் தன்வஸ்திரம் நிறையக் கொண்டுவந்து, கூழ்ப்பானையிலே போட்டான்: அசயது அவர்களுக்குத்தேசத்திரியவில்லை.—அவர்கள் உண்ணும்படி அதை அவர்களுக்கு வாந்தார்கள்; அவர்கள் கூழை உண்ணுகிறபொழுது தேவனுடைய தாசனே, பானையிலே மரணமிருக்கின்றதென்று சொல்லி உரத்தசத்தமிட்டார்கள். அது உண்ணக் கூடாமற்போயிற்று.—அப்பொழுது அவன் மாவைக்கொண்டுவரச்சொல்லி, அதைப் பானைக்குள்ளே தெளித்துச் சனங்கள் உண்ணும்படி அவர்களுக்கு வாரென்றான்; அப்புறம் பானையில் ஒரு தீங்குமில்லை.

௪௨ பின்பு பாகால் ஷாலீஷாவிலிருந்து ஒருவன் தேவனுடைய தாசனுக்கு, முதல்வினைந்தவாற்கோதுமையினால் சுடப்பட்ட இருபது அப்பங்கனையும், கையிலே தானியத்தின் முற்றிய கதிர்கனையும் கொண்டுவந்தான். அவன் சனங்களுக்குப் புசிக்கக்கொடென்றான்.—அதற்கு அவன் பணிவிடைக்காரன் இதை தூறுபேருக்கு முன்னே எப்படி வைக்கலாமென்று சொல்ல, அவன் திரும்பவுஞ் சனங்களுக்குப் புசிக்கக்கொடு: அவர்கள் புசித்துமிருத்துவிவார்களைச் சாறு யெகோவா சொல்லுகிறாரென்றான்.—அவன் அதையவர்களுக்கு முன்வைத்தான், யெகோவாவின் வாக்கின்படி அவர்கள் புசித்து எஞ்சலிட்டார்கள்.

௫. அதிகாரம்.

௧. நாமான் குஷ்டரோகம் நீங்கும்படி ஷமாரியாவக்குச் செல்லல்: அ. ஏழுதரம் யோர்தான் நதியிலே ஸ்நானம்பண்ணும்படி இலீஷாகட்டையிடல்: யெ. சொஸ்தத்தினியித்தம் நாமான் தந்த உபகாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்தல்: உய. உபகாரம் ஏற்றுக்கொள்வதினால் கேயேசாய் குஷ்டரோகியாதல்.

ஆரிய இராசாவின் இடத்தில் நாமான் என்றொரு சேனாபதியிருந்தான்; அவனைக்கொண்டெயெகோவா ஆரியருக்கு இரட்சிப்புச்செய்ததின்மிமித்தம் அவன் தன் ஆண்டவன்முன்பாகப்பெரியவனுங்கனவானுமாயிருந்தான்: அவன்பாக்கி உரமலீரன், ஆகிலும் அவன்குஷ்டரோகி.—ஆரியர்படைவகுப்பாகப்புறப்பட்டுப்போய், இலரவேலரின் தேசத்தினின்றும் ஒரு கிறுபெண்ணைச்சி

றையாகக்கொண்டெவந்தார்கள்; அவன்நாமானின் மனைவியிடத்திற் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.—அவன் தன் எசமானியை நோக்கி, என் எசமானன் ஷமாரியாவிலுள்ள தீர்க்கதரிசியுடனிருந்தால் நலமாகும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவாரென்றான்.—ஒருவன் தன் எசமானனிடத்திற் போய், இலரவேல் தேசத்தினின்றும் வந்தபெண் இன்ன இன்ன பிரகாரம் சொல்லுகிறானென்று அவனுக்குத்தெரிவித்தான்.—அதினால் ஆரிய இராசா இலரவேலின் இராசாவுக்கு ஒருகாகித்தந்தருகிறேன், போய் வா வென்றான். அவன் பத்துக் கிக்கேர்வெள்ளியும், ஆறாயிரத் தண்டுப்பொண்ணும், பத்து மாற்றுவஸ்திரமும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுப்போனான்.—அவன் அந்தக் காகித்தத்தை இலரவேலின் இராசாவிடத்தில் கொண்டுவந்தான். இந்தப்பத்திரிகையுடனே நான் அனுப்பிய என் தாசனாகிய நாமான் உம்மிடத்தில் வருவான், நீ அவனுடைய குஷ்டரோகத்தை நீக்கிச் சொஸ்தப்படுத்துவீரென்று அதில் எழுதியிருந்தது.—இலரவேலரின் இராசா அந்தக்காகித்தத்தை வாசித்தவுடனே தன் வஸ்திரங்களைக்கிழித்து, இவன் ஒருவனை அவன் குஷ்டரோகத்தை நீக்கும்படி என்னிடத்தில் அனுப்பினானே; ஒருவனைக் கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனே; இவன் என்னை விரோதிக்க வகைதேடுகிறானென்பதைச் சிந்தித்துப்பாருங்கென்றான்.

இலரவேலரின் இராசாதன்வஸ்திரங்களைக்கிழித்தானென்று தேவனுடைய தாசனாகிய இலீஷாகேள்விப்பட்டபொழுது, நீர் உமது வஸ்திரங்களைக் கிழித்ததென்ன; அவனை என்னிடத்தில்வரவிடும், இலரவேலருக்குத் தீர்க்கதரிசி ஒருவனிருக்கிறானென்பதை அவன் அறிந்து கொள்ளுவானெயென்று, இராசாவுக்குச் சொல்லியனுப்பினான்.—பின்பு நாமான் தன் குதிரைகளோடும், ரதங்களோடும் வந்து இலீஷாவின் வீட்டுவாசலில் நின்றான்.—இலீஷா, நீபோய் யோர்தான் நதியில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு, உனதுமாயிசம்புகிதாகும்; நீசரியாவாயென்று சொல்ல, அவனிடத்தில் ஒருதானை அனுப்பினான்.—நாமான் கோபக்கொண்டு, இவன்தானே வெளியே என்னிடத்தில்வந்துநின்றது, தன் தேவனாகிய யெகோவாவின் நாமத்தில் பிரார்த்தித்து, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, குஷ்டரோகத்தை நீக்குவானென்று எண்ணியிருந்தேன்.—இலரவேலரின் சகலநகிகளைப்பார்த்தும், தமஸ்குவலுள்ள நகிகளாகிய அபாலுவும் பர்பரும் மிகவும் உத்தமமானவைகளல்லவா; அவைகளில் நான் ஸ்நானம்பண்ணிச்சுத்திபெற்றுக்கொள்ளக் கூடாதாவென்று சொல்லிப் புறப்பட்டான். இவ்விதமாய்க் குரோதம்

(௩௮) அதி.உ.க. அதி.அ.க. அதி.உ.க. ஓக்.ய.க.க. அப்.உ.உ.க. (௪௨) யாத்.ய.எ. (௪௧) யாத்.யெ.உ.அ. அதி.உ.உ.க. யோவா.க.க. (௪௨) க.சாமு.க.ச. க.சாமு.க.எ. க.கொரி.க.யெ. கலா.க.க. (௪௩) ஓக்.க.யெ. யோவா.க.க. ஓக்.க.யெ. யோவா.க.யெ. (௪௪) மத்.யெ.உ.யெ. யோவா.க.யெ.க.—(௫. அதி. க.) ஓக்.ச.உ.எ. யாத்.யெ.க. (௫) க.சாமு.க.அ. அதி.அ.அ.க. (௭) ஆதி.க.யெ.உ. உபா.க.உ.க.க. க.சாமு.உ.க. (யெ) அதி.ச.ச.க. யோவா.க.எ.

யக கொண்டு திரும்பிப்போகையில்,—அவன் பணி விடைக்காரர் சமீபித்து அவனைநோக்கி, பிதாவே, தீர்க்கதரிசி ஒரு பெரியகாரியத்தைக்கட்டளை யிட்டாராகில், நீர் செய்யமாட்டீரா; ஸ்ரானம்பண்ணி, சுத்தமாவாயென்று அவர் உம்மோபச டேசொல்ல எத்தனை அதிகம்என்றார்கள்.—அப்பொழுது அவன் இறங்கித் தேவனுடையதாசனின் சொற்படி யோர்தானில் எழுதாமுழுதினான்: அதினால் அவனுடைய மாமிசம் சிறுபிள்ளையுடைய மாமிசம்போலப் புதிதாக, அவன் சுத்திபெற்றான்.

யகி பின்பு அவன் தன் பரிவாரமெல்லாவற்றோடும் தேவனுடையதாசனிடத்திலே திரும்பிவந்து, அவனுக்குமுன்பாகநின்று, இலரவேலருக்குள்ளேயன்றிப் பூமியின் மற்றஎவ்விடத்திலும் தேவனில்லையென்று எனக்குவிளங்குகின்றது: ஆதலால் நீர் உமது தாசனிடத்தில் ஒருகாணிக்கைவாங்கும்படி வேண்டுகிறேனென்றான்.—இவன், நான் ஒன்றும்வாங்கமாட்டேனென்று நித்திய யெகோவாவை முன்னிட்டுச் சொல்லுகிறேனென்றான். பின்னும் அவன்வாங்கவேண்டுமென்றுவருத்திக்கேட்டும் இவன்மறுத்தான்.—நாமான் இரண்டு கோவேறுகமுதைகள் சுமக்கும் மண்ணை அடியேனுக்குத்தரமாட்டீரா; உமதடியான் யெகோவாவுக்கேயன்றி, இனி அந்நிய தேவர்களுக்கு எந்தத் தகன பவியையாகிலும் காணிக்கையாகிலுஞ் செலுத்தமாட்டீரா.

யகி டேன்.—இதிலேமாத்திரம் யெகோவா உமது தாசனுக்கு மன்னிப்பருளவேண்டும்: என் எசமானன் ஆராதனைசெய்யும்படி ரிம்மோன் ஆலயத்திற் பிரவேசிக்கிறபொழுது, என் எசமானன் என்கைமேற் சார்ந்துநிற்க, நான் ரிம்மோன் ஆலயத்திலே நமஸ்காரம் பண்ணுகிறேன்: ஆதலால் ரிம்மோன் ஆலயத்திலே நமஸ்கரிக்கும் இந்தக்காரியத்திலே யெகோவா உமதடியானுக்கு மன்னிப்பு அருளுவாராகவேன்றான்.—இவன் அவனைநோக்கி, சுமாய்ப்போவென்றான். அவன் புறப்பட்டுக்கொஞ்சவழிசென்றான்.

யகி பின்பு தேவனுடைய தாசனாக இலீஷாவின் பணிவிடைக்காரனாகேயேசாய், அந்த ஆரியனாகிய நாமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன்கையில் வாங்காமல் அவனைவிட்டுவிட்டார்: யெகோவா நித்தியரானால், என் அவனைத்தொடர்ந்துபோய், ஏதாகிலும் அவனிடத்தில்வாங்கிக்கொள்ளவேனென்று சொல்லிக்கொண்டு,—நாமானைத் தொடர்ந்துபோனான். நாமான் இவன் தனக்குப்பின்கொஞ்சு வருகிறதைக்கண்டபொழுதுதன் ரதத்தைவிட்டிற்றுக்கி அவனுக்கு எதிர்கொண்டுபோய், சுகச்செய்தியாவென்றுகேட்க, அவன் சுகச்செய்தி உதான்.—தீர்க்கதரிசிகளின் சீஷரில் இரண்டுவாவிபர் இப்பொழுது எப்ராயீம்மலையினின்று என்

னிடத்தில் வந்தார்கள்: நீர் ஒருகிக்கேர்வென்றியும் இரண்டொற்றுவுவந்திரமும் தரவேண்டுமென்றுகேட்க, என் எசமானன் என்னை உம்மிடத்தில் அனுப்பினாரென்றான்.—அதற்கு நாமான் தயை உக செய்து இரண்டு கிக்கேர் எடுத்துக்கொள்ளென்று சொல்லி அவனைவருந்திக்கேட்டு, இரண்டுகிக்கேர் வெள்ளியை இரண்டொற்றுவுவந்திரங்களுடன் இரண்டுபைகளிலேகட்டி, தன் பணிவிடைக்காரர் இருவர்மேலே வைத்தனுப்ப, அவர்கள் இவனுக்குமுன்னே சுமந்துகொண்டுபோனார்கள்.—இவன் ஒருமறைவான இடத்திற்சேர்ந்த உச தபொழுது, அவர்கள்கையினின்றும் அவைகளை வாங்கிவிட்டிலேவைத்துவிட்டு அவர்களையனுப்ப, அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.—பின்பு உகி இவன் உள்ளேபோய்த்தன் எசமானனுக்குமுன்பாகநின்றான். இலீஷா இவனைநோக்கி, கேயேசாயே நீ எங்கிருந்துவருகிறாயென்றுகேட்க, இவன் உமதடியான் ஒரு இடத்துக்கும் போகவில்லையென்றான்.—அவன் இவனைநோக்கி, அந்தமனு உகஷன் உன்னைச் சந்திக்கும்படி இரதத்தைவிட்டு இறங்கினபொழுது, என்மனம் உன்னுடன்வரவில்லையா; வெள்ளியைவாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் சீதவருட்சத்தோப்புக்களையுந்திராட்சத்தோட்டங்களையும் ஆமொடுகளையும் பணிவிடைக்காரரையும் பணிவிடைக்காரிகளையும்வாங்குகிறதற்கும், இதுவா காலம்.—நாமானின் குஷ உடரோகம் உன்னையும், உன்வமிசத்தாரையும் சதாகாலமும் சேருமென்றான். இவன் உறைந்த பணிபோலும் குஷ்டரோகத்தையுடையவனாகி அவன்முன்னின்று புறப்பட்டுப்போனான்.

சு. அதிகாரம்.

க. இலீஷா கோடரியைச் சலத்திலே மிதக்கப் பண்ணல்: அ. ஆரியரினிராசாவினாலோசனையைத் தெரிவித்தல்: ஆரியரின் சேனைகளைக் குருடராக்கல்: யக. ஷமாரியாவில் அவர்களுக்குப் போசனங்கொடுத்து அனுப்பிவிட்டல்: உச. ஷமாரியாவில் பஞ்சமூண்டாய் இரண்டு ஸ்திரிகள் தங்கள் பிள்ளைகளைப்புகித்தல்: கூய. இராசா இலீஷாவைக் கொல்லவகைதேடல்.

பின்பு தீர்க்கதரிசிகளின் சீஷர் இலீஷாவை நோக்கி, உம்முடனே நாங்கள் வசிக்கிற இந்தல்தானம் எங்களுக்கு மிகவும் நெருக்கமாயிருக்கின்றது.—நாங்கள் யோர்தானுக்குப்போய், அங்கிருந்து ஒவ்வொருவர் ஒவ்வொரு உத்திரத்தைக் கொண்டுவந்து, எங்களுக்கு ஒரு வாசஸ்தானத்தை ஆயத்தப்படுத்துவோமென்று சொல்ல, அவன் போங்கனென்றான்.—அப்பொழுது ஒருவன், தயவுபண்ணி நீரும் உமதடியாருடன் வாரும் என்று வேண்டிக்கொள்ள, அவன் உத்திரமும் வருவேனென்று சொல்லி,—அவர்களுடன் போனான். அவர்கள் யோர்தானநதியருகேசேர்ந்து, மரங்களை வெட்டினார்கள்.—ஒருவன் ஒரு

(யச) யோபு.கூ.உகி. லூக்.ச.உஎ. (யகி) தானி.உ.சஎ. ஆதி.கூ.யக. (யசு) அதி.கூ.யச. ஆதி.யச.உகூ. மத்.ய.அ. அப்.அ.யஅ.உய. (யஅ) அதி.எ.உ.யஎ. (யக) ஆதி.கூ.யக. (உஎ) க.நீமோ.கூ.ய. யாத்.ச.க. எண்.யஉ.உ.—(க.அதி.க.) அதி.ச.கூ.அ.

உத்திரந்தறிக்கிறபொழுதுகோடரி சலத்திலேவிழுந்தது: அதினால் அவன் ஐயோ, ஆண்டவனே, அது இரவலாய் வாங்கப்பட்டதென்று சொல்லிச்சத்தமிட்டான்.—அப்பொழுது தேவனுடைய தாசன் அது எங்கே விழுந்ததென்று கேட்க, இவன் அந்த இடத்தைக்காட்டினான். அவன் ஒரு தடியையெட்டி அந்த இடத்தில் எறிய, இரும்பு மிதந்தது.—அப்பொழுது அவன் அதை எடுத்துக்கொள்ளென்று சொல்ல, இவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.

அ அக்காலத்தில் ஆிரிய இராசா இஸரவேலரை எதிர்த்து யுத்தஞ்செய்துவந்தான். அவன் தன் தாசருடன் மந்திராலோசனை செய்து, இன்ன இன்ன ஸ்தானத்தில் நான் பதிவிரும்பேனென்றான்.—அதினால் தேவனுடைய தாசன், இன்ன ஸ்தானத்துக்குப்போகாமல் சாவதானமாயிரும்; அங்கே ஆிரியர் இறங்கியிருக்கிறார்களென்று இஸரவேலின் இராசாவுக்குச் சொல்லியனுப்புவான்.—இஸரவேலின் இராசா தான் சாவதானமாயிருக்கவேண்டுமென்று தேவனுடைய தாசன்தனக்குச் சொல்லியனுப்பிய ஸ்தானத்திற்கு ஆளனுப்பி, தன்னைக்காத்துக்கொண்டான்; இரண்டொருதரமாந்திரமல்ல.—இந்தக்காரியத்தின் நியதித் தம் ஆிரிய இராசா மனதில் விதனப்பட்டு, தன்பணிவிடைக்காரரைக்கூப்பிட்டு அவர்களை நோக்கி, நமக்குள்ளே இஸரவேல் இராசாவின் பட்சமாயிருக்கிறவன் யாவன், எனக்குத்தெரிவீக்கமாட்டீர்களாவென்று கேட்க,—அவன்பணிவிடைக்காரரில் ஒருவன், என் ஆண்டவனே, இராசாவே, ஒருவருமில்லை: நீர் உமதுபள்ளியறையில் பேசுகிறவாக்குகளையும், இஸரவேலருக்குள் ளிருக்கிற இலீஷா தீர்க்கதரிசி இஸரவேலரின் இராசாவுக்குத்தெரிவித்துவருகிறானென்றான்.

ஊ அப்பொழுது அவன், நான் ஆளனுப்பி அவனைப் பிடிக்கும்படி, அவனைக்கேயிருக்கிறானென்று போய்ப்பார்த்துவாவென்றான். அவன் தோத்தானிலே யிருக்கிறானென்று அவனுக்குத்தெரிவிக்கப்பட்டது.—ஆதலால் அவன் குதிரைகளையும், இரதங்களையும், மகாசேனையையும் அவ்விடத்துக்கனுப்பினான்: அவர்கள் இராக்காலத்தில் வந்து, நகரத்தைவளைந்துகொண்டார்கள்.—தேவனுடைய தாசனின் பணிவிடைக்காரன் அதிகாலையில் எழுந்து புறப்படுகையில், சேனைகள், குதிரைகளோடும் ரதங்களோடும் நகரத்தைவளைந்து கொண்டிருக்கிறதைக்கண்டான்; அந்தப்பணிவிடைக்காரன் ஐயோ, என் ஆண்டவனே, நாமென்ன செய்வோமென்று சொல்ல, —அவன்பயப்படாதே: நம்முடன் இருக்கிறவர்கள் அவர்களுடன் இருக்கிறவர்களைப்பார்க்கிலும் அநகரென்றான்.—

உ அப்பால் இலீஷா யெ கோவாவே, இவன் காணும்படி இவ்வகையகளைத்திறந்தருளவேண்டுகிறேனென்று சொல்லிப்பிரார்த்திக்க, யெ கோவா அந்தவாலிபனுடைய கண்களைத்திறந்தருளி

னர்; அப்பொழுது அவன் இலீஷாவைச்சுற்றி நான்குதிகையிலும் மலையில் அக்கினிக்குதிரைகளும் இரதங்களும் நிறைந்திருக்கக்கண்டான்.—அவர்கள் தன்னிடத்தில் வருகையில் இலீஷா யெ கோவாவை நோக்கி, இந்தச்சனங்கள் குருடராகும்படி செய்வீராகவென்று சொல்லிப்பிரார்த்திக்க, அவர் இலீஷாவின் சொற்படி அவர்களைக்குருடராகும்படி செய்தார்.

பின்பு இலீஷா அவர்களை நோக்கி, வழி இது யெவல்ல, நகரம் இதுவல்ல: எனக்குப்பின்னே வாரங்கள், நீங்கள் தேகிற மனுஷனிடத்தில் உங்களை நடத்திக்கொண்டுபோவேனென்று சொல்லி அவர்களை ஷமாரியாவுக்கு நடத்திக்கொண்டுபோனான்.—அவர்கள் ஷமாரியாவில் பிரவேசித்தபொழுது, இலீஷா, யெ கோவாவே, இவர்கள் காணும்படி இவர்கள் கண்களைத்திறப்பீராகவென்று சொல்ல, யெ கோவா அவர்களுடைய கண்களைத்திறந்தார்; அப்பொழுது அவர்கள் தாங்கள் ஷமாரியாவின் மத்தியில் நிற்கக்கண்டார்கள்.—இஸரவேலரின் இராசா அவர்களைக்கண்டபொழுது, இலீஷாவை நோக்கி, என் பிதாவே, நான் இவர்களை வதைக்கவேண்டுமா, வதைக்கவேண்டுமாவென்று கேட்க,—அவன் இவர்களை வதைக்கவேண்டாம்: சிறைபிடிக்கப்பட்டவர்களை உமதுகட்கத்தைக்கொண்டும் விலைக்கொண்டும் வதைப்பீரா; இவர்களுக்கு அப்பமுஞ் சலமுங்கொடும், இவர்கள் போசனபானம் பண்ணித்தங்கள் ஆண்டவனிடத்தில் போகட்டுமென்றான்.—அதினால் அவன் அவர்களுக்குவெகு உக போசன பதார்த்தங்களைச் சேகரித்துக்கொடுத்தான்: அவர்கள் போசனபானம் பண்ணின பின்பு அவன் அவர்களையனுப்ப, அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்தில் போய்விட்டார்கள். அப்பால் ஆிரியருடைய தண்டுகள் இஸரவேலருடைய தேசத்திலே வரவில்லை.

இந்தக்காரியங்கள் நடந்த பின்பு ஆிரியரின் உச இராசாவாகிய பென்னாதத் தனதெல்லாச்சேனைகளையுங்கூட்டிக்கொண்டு, ஷமாரியாவை முற்றிக்கை செய்தான்.—அக்காலத்தில் ஷமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிருந்தது: அவர்கள் செய்த முற்றிக்கையின் முடிவில், ஒருகழுதைத்தலை என்பதுவெள்ளிக் காசுக்கும், கால் காப்புற மலம் ஐந்துவெள்ளிக் காசுக்கும் விலைப்பட்டன.—இஸரவேலரின் இராசாமதிலின்மேல் உச செல்லுகையில் ஒரு ஸ்திரி அவனை நோக்கி, என் ஆண்டவனே, இராசாவே, எனக்கு உதவி செய்யுமென்று ஒலமிட்டான்.—அதற்கு அவன் யெ கோவா உனக்குதவி செய்யாதிருக்க, நான்களஞ்சியத்திலேயா, திராட்ச ஆலியிலேயா, எதிலிருந்தெடுத்து நான் உனக்குதவி செய்வெனென்றான்.—பின்னும் இராசா அவனை நோக்கி, உஉன்னக்கென்னவேண்டுமென்று கேட்க, அவன் இந்த ஸ்திரி என்னுடன், உன் மனைத்தா, அவனை

(௬) அதி.உ.உக. (ஊ) ஆதி.௩௭.௮௭. (ஃ) உ.நாளா.௩௨.௭. சங்.௫௫.௮. ரோ.௮.௩௩. (ஃ) ஆதி.௧௬.௧௬. (உஉ) ரோ.௮.௨.௨௦. (உ௩) அதி.௫.௨. வச.௮.௩.

இன்றைக்குப் புசிப்போம், நாளைக்கு என் மகனைப் புசிப்போமென்றான்.—அதினால் நாங்கள் என் மகனைச் சமைத்துப் புசித்தோம்: மற்றநாள் நாள் இவனை நோக்கி, உன் மகனைப் புசிக்கும் படி தாவென்றேன்: இவன் தன் மகனை ஒளித்து விட்டானென்று சொன்னான்.

௩௩ அந்த ஸ்திரியின்வாக்குகளை இராசாதேன்விப்பட்டபொழுது, தன் வஸ்திரங்களைக்கிழித்து மதிலின்மேலாகச்செல்ல, சனங்கள் பார்த்து, அவன் உன்னேதன்சரீரத்தில் இரட்டு உடுத்திருக்கக்கண்டார்கள்.—அவன், ஷாபாத்தின் புத்திரனாகிய இலீஷாவின் தலை இன்றைக்கு அவன்தோளின்மேல் நின்றால், தேவன் எனக்கப்படியும் அதற்குகிருமென்று சொன்னான்.—இலீஷாமுதியோருடன் தன்வீட்டில் இருக்கையில், இராசாதன்சமுதத்தினின்றும் ஒருவனை யனுப்பினான்: இந்தத்தன் அவனிடத்திற்சேருமுன், அவன்முதியோரைநோக்கி, கேளுங்கள், அந்தக்கொலைகாரனுடைய மகன் என்சிரகைச்சேதிக்கும்படி ஆனனுப்பியிருக்கிறான்; பாருங்கள், அந்தத்தன் தன்வரும்பொழுது கதவைப்பூட்டி, கதவுக்குப்பறம்பே அவனைமறித்துவிடுங்கள்: அவன் எசமானுடைய காலின்சத்தம் அவனுக்குப்பின்வருகின்றதல்லவா என்றான்.—அவன் அவர்களுடன் சம்பாஷித்துக்கொண்டிருக்கையில் துதன் அவனிடத்தில்வந்து, கேள், இந்தத்திக்கு யெகோவாவாலாயிற்று; நாள் இனி யெகோவாவை எதிர்பார்க்கவேண்டியதென்னவென்றான்.

எ. அதிகாரம்.

௧. மிகுதியான உண்வுப்பொருளைக்குறித்து இலீஷா தீர்க்கதரிசனமுரைத்தல்: ௩. நாலுருஷ்டரோகிகள் ஐரியியர் பானயத்திலேபோய்நற்செய்திகொண்டவரல்: ௩௨. அந்தச்செய்தி உண்மையென்றறிந்துபோய் ஐரியியரின் பானயத்தைக்கொண்டையாடல்: ௩௪. தீர்க்கதரிசன வாக்கியத்தை விசுவாசியாத அபிபதிமரணமடைதல்.

அப்பொழுது இலீஷா, நீங்கள் யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள்; நாளை இந்நேரம்ஷாமரியாவின்வாசலில் ஒருசேயா மெல்லியகோதுமைமா ஒருஷேக்கலுக்கும், இரண்டுசேயாவாற்கோதுமை ஒருஷேக்கலுக்கும் விலைப்படுமென்று யெகோவா சொல்லுகிறாரென்றான்.—இராசா சாரும்படி கைகொடுக்கும் ஒருபிரபு தேவனுடையதாசனைநோக்கி, யெகோவா வானத்திலேபலகணிகளை உண்டாக்கினாலும், இந்தக்காரியம்நடக்குமாவென்றுசொல்ல, அவன், கேள், நீஇதை உன்கண்ணினாலேகாண்பாய், ஆனாலும் அதிப்புசிக்கமாட்டாயென்றான்.

௩. நகரவாசலில் குஷ்டரோகிகள் நாலுபேர் இருந்தார்கள்: அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, நாயிங்கிருந்து சாகவேண்டியதென்ன.—நாம் நகரத்திற் பிரவேசிப்போமாகில், நகரத்திற் பஞ்ச

முண்டாயிருக்கிறபடியால் அங்கே இறந்துபோவோம்: இனி யிக்கேயிருந்தாலும் இறந்துபோவோம். ஆதலால்நாம் ஐரியருடையசேனைகளிடத்திற்போய்ச்சேருவோம்வாருங்கள்: அவர்கள் நம்மை உயிரோடிருக்கவிட்டால் சேவிப்போம்; அவர்கள் நம்மைக்கொன்றாலும் மரணமேயன்றி வேறில்லையென்று சொல்லிக்கொண்டே.—அதிகாலையில் ஐரியருடைய பானயத்திற்குப்போரும் படி எழுந்துஐரியருடைய பானயத்தின்முன்னணியில் இவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே ஒருவருயில்லை.—ஐரியருடையசேனைகளுக்கே, இரதங்களின் இரைச்சலும், குதிரைகளின் இரைச்சலும், மகாசேனைகளின் இரைச்சலும் கேட்கும்படியெகோவாசெய்தார்: அதினால் அவர்கள் ஒருவரைஒருவரநோக்கி, இலரவேலரின் இராசாநம்மைஎதிர்த்தும்படி எத்தியரின் இராசாக்களையும், எகிப்தியரின் இராசாக்களையும்கூலிக்கு அழைப்பித்தானென்று சொல்லிக்கொண்டே.—தங்கள் கூடாரங்களையும், குதிரைகளையும், கழுதைகளையும், தங்கள் பானயத்தில் இருந்தபிரகாரம்விட்டு, தங்கள் பிராணையித்தம் அதிகாலையில் எழுந்து ஓடிவிட்டார்கள்.—இந்தக்குஷ்டரோகிகள் பானயத்தின் முன்னணியில் போனபொழுது, ஒருகூடாரத்தில் பிரவேசித்துப் போசனபானம்பண்ணி, அங்கிருந்து பொன்வெள்ளிகளையும், வஸ்திரங்களையும் எடுத்துப்போய், ஒளித்துவைத்தார்கள்; பின்னும் அவர்கள்திரும்பி வேறொரு கூடாரத்திற் பிரவேசித்து, அங்கிருந்தும் அப்படியே பொருள்களை எடுத்துப்போய்ஒளித்துவைத்தார்கள்.—பின் பு அவர்கள் ஒருவரை ஒருவரநோக்கி, நாம் செய்வதுநன்மையல்ல: இத்தினம் நற்செய்தியுள் எதினம், ஆனாலும்நாம் இதைத்தெரிவியாமலிருக்கிறோம்: காலவரைக்கும் நாம் தரித்துநின்றால், நமக்குத் தண்டனைகிடைக்கும்: ஆதலால் நாம் போய் இராசாவின் குடும்பத்தாருக்குத்தெரிவிப்போம்வாருங்களென்றுசொல்லி,—வந்து, நகரத்தின் காவலானைக்கூப்பிட்டு அவனைநோக்கி, நாங்கள் ஐரியரின் பானயத்துக்குப்போனோம், அங்கே ஒருவருயில்லை, மனிதருடைய சத்தமுயில்லை, குதிரைகள் கூட்டி நிற்கின்றன, கழுதைகளுக்கூட்டி நிற்கின்றன, கூடாரங்கள் முன்போல நிற்கின்றனவென்றார்கள்.—அப்பொழுது அவன் காவலானரைக்கூப்பிட்டான்; அவர்கள் உன்னேயிருந்த இராசகுடும்பத்தாருக்குத்தெரிவித்தார்கள்.

இராசா இராத்திரியிலெழுந்து, தன் பணிவிலைக்காரரைநோக்கி, ஐரியர் நமக்குச்செய்யுங்காரியத்தை உங்களுக்குத்தெரிவிப்பேன். நாம் பசியாயிருக்கிறோமென்று அவர்களுக்குத் தெரியும்; ஆதலால் இவர்கள் பட்டணத்தினின்றும் புறப்படுமென்பொழுது உயிரென் இவர்களைப்பிடித்துக்கொண்டு நகரத்திற் பிரவேசிப்போமென்

(௨௧) லேவி.௨௧.௨௧. உபா.௨௮.௫௬.௫௭. (௩௩) க.இரா.௨௧.௨௭. (௩௪) ரூத்.௧.௩௭. க.இரா.௩௧.௨. (௩௨) எசேக். ௮.௧. ஓர்த்.௩௬.௩௨. க.இரா.௩௮.௪. (௩௬) யோபு.௨.௧.—(எ. அதி. ௧.) வச.௩௮.௩௧. (௨) வச.௩௭.௩௧.௨௩. மல். ௩௩. (௩) லேவி.௩௬.௪௧. (௪) உசாமு.௫.௨௪. யோபு.௩.௨௧. க.இரா.௩.௨௧. (௭) சங்.௪௮.௪.௫.௬. நீதி.௨௮.௧.

றெண்ணி, அவர்கள் பாளயத்தைவிட்டுப்போய், ௩௧ வெளியில் ஒளித்திருக்கிறார்களென்றான்.—அப்பொழுது அவன் பணிவிடைக்காரரில் ஒருவன், நாம் ஆனனுப்பி அறிவேமா; சிலர் நகரத்தில் மீர் திருக்கிற குதிரைகளில் ஐந்தைக்கொண்டுபோகட்டும், இலரவேலரின் கூட்டத்தில் இவைகள் மாத்திரம் மீந்திருக்கின்றன; இவைகளும் பட்சிக்கப்பட்ட இலரவேலரின் கூட்டம்போலி ௩௪ ருக்கின்றனவென்றான்.—அதினால் அவர்கள் இரண்டு இரதக்குதிரைகளைக்கொண்டவர, இராசா போய்ப்பாருங்கவென்று சொல்லி, ஆரியரின் சேனைகளைத் தொடர்ந்துபோகும்படி அனுப்பி ௩௫ னான்.—அவர்கள் யோர்தான்வரைக்கும் அவர்களைத்தொடர்ந்துபோனார்கள்: ஆரியர் விரைந்து சென்றதினால் கைநழுவிட்ட வஸ்திரங்களும், பாத்திரங்களும் வழியெங்கும்சிறைந்திருந்தன. ௩௬ தூதர் திரும்பிவந்து இராசாவுக்குத் தெரிவித்தார்கள். அப்பொழுது சனங்கள் புறப்பட்டு ஆரியருடைய பாளயத்தைக் கொண்டையாடினார்கள். அதினால் யெகோவாவுடைய வாக்கின்படி, ஒரு சேயா மெல்லிய கோதுமைமா ஒரு ஷேக்கலுக்கும், இரண்டுசேயாவாற்கோதுமைஒருஷேக்கலுக்கும் விஸப்பட்டன.

௩௭ இராசா, தான் சாரும்படி கைகொடுத்தவனாகிய அந்தப்பிரபுவை வாசலிக்காக்கும்படி ஏற்படுத்தினான்: வாசலில் அவனைச்சனங்கள் மிதித்ததினால், அவன், தேவனுடைய தாசன் இராசாதன்னிடத்தில் வந்தபொழுது சொல்லிய பிரகாரம் ௩௮ இறந்துபோனான்.—காளை இந்நேரம் ஷமாரியாவின் வாசலில் இரண்டு சேயா வாற்கோதுமை ஒரு ஷேக்கலுக்கும், ஒருசேயா மெல்லியகோதுமைமா ஒரு ஷேக்கலுக்கும் விஸப்படுமென்று தேவனுடைய தாசன் இராசாவுக்குச்சொன்ன ௩௯ பொழுது, அந்தப்பிரபு தேவனுடைய தாசனை நோக்கி, யெகோவாவானைத்திலே பலகணிகளை உண்டாக்கினாலும், இந்தக்காரியம் நடக்குமா வென்று சொல்ல, இவன் நீ இதை உன் கண்ணி னற்காண்பாய், அதைப்புசிக்கமாட்டாயென்று ௪௦ சொன்னபடி, —அவனுக்கு நேரிட்டது: வாசலிலே சனங்கள் அவனை மிதிக்க அவன் இறந்து போனான்.

அ. அதிகாரம்.

௧. ஆனேரியஸ்திரியின் சங்கதிகளைச்சொல்லல்: ௭. அசாவேல் தன் நாயனைக்கொல்லல்: ௩௬. யெகோராம் தீதாயானல்: ௨௩. ஏதோம் லிபுனென்னுந்தேச ஆளுகையைத் தள்ளல்: ௨௫. அகஸ்யா இராசாவாதல்: ௨௮. யெஸுரியேலிலே காலப்பட்ட யெகோராமைச் சங்கித்தல்.

இலீஷா தான் உயிர்ப்பித்த புத்திரனுடைய மாதாவை நோக்கி, யெகோவா ஒருபஞ்சத்தை வருவிப்பார்; அது தேசத்தில் ஏழுவருஷ்யிருக்கும், ஆதலால் நீ யெழுந்து உன் குடும்பத்துடன்

போய் வசிக்கத்தக்க எந்தஸ்தானத்திலாயினும் வாசம்பண்ணு என்றான்.—அந்த ஸ்திரி ஏழுந்து ௨ தேவதாசனுடைய சொற்படி தன் குடும்பத்துடன் போய், பெலிஸ்தியருடைய தேசத்தில் ஏழு வருஷத் தங்கினாள்.—ஏழுவருஷ்கு சென்ற ௩ பின் அந்த ஸ்திரி பெலிஸ்தியரின் தேசத்தினின்றும் திரும்பிவந்து, தன் வீட்டுக்காகவும் நிலத்துக்காகவும் இராசாவிடத்தில் முறையிடும்படி போனாள்.—இராசா தேவதாசனுடைய பணி ௪ விடைக்காரனாகிய கேயேசாயை நோக்கி, இலீஷாசெய்த அற்புதங்களைல்லாவற்றையும் எனக்குத்தெரிவிக்கும்படி கேட்கிறெனென்றான்.—இவன், அவன் ஒருபிரேதத்தை இன்னபிரகாரம் ௫ உயிர்ப்பித்தானென்று இராசாவுக்குத் தெரிவிக்கையில், அவன் உயிர்ப்பித்த புத்திரனுடைய மாதா, தன் வீட்டுக்காகவும் தன் நிலத்துக்காகவும் இராசாவிடத்தில் முறையிட்டான். அப்பொழுது கேயேசாய் என் ஆண்டவனே, இராசாவே, இவன்தான் அந்த ஸ்திரி, இலீஷா உயிர்ப்பித்த இவன், இவளுடைய புத்திரன் என்றான்.—இரா ௬ சா, ஸ்திரியைக்கேட்டபொழுது அவன் அதை அவனுக்குத்தெரிவித்தான். இராசா அவன் பட்சத்தில் ஒரு அதிபதியை ஏற்படுத்தி, அவனை நோக்கி, இவளுக்கும்ரியாவையும், இவன் தேசத்தை விட்டநாள்முதல் இயாவரைக்கும் வயவில் வீனைத்தசகலபலனையும்கொடுத்துவிடென்றான்.

இலீஷா தமஸ்குவுக்குவந்தான்; ஆரிய இரா ௭ சாவாகியபென்னாதத் வியாதியாயிருந்தான்; தேவனுடையதாசன் இங்கேவந்திருக்கிறெனென்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.—அப்பொழுது ௮ இராசா அசாவேலேநோக்கி, நீ உன் கையில் ஒரு காணிக்கையை எடுத்துக்கொண்டுபோய், தேவனுடையதாசனைச்சந்தித்து, நான் இந்தவியாதி நீக்கிச்சொஸ்தமடைவேனெனென்று அவனைக்கொண்டு யெகோவாவிடத்திற் கேட்ட ௯ றியென்றுசொல்ல, —அசாவேல் தமஸ்குவினாள் எனசகலவித உத்தமபொருள்களிலும்நாற்பது ஒட்டகங்கள் சுமக்கத்தக்கவைகளைக் காணிக்கையாயெடுத்துக்கொண்டு, அவனைச்சந்திக்கும்படி போய், அவனுக்கெதிர்ப்பட்டு, ஆரிய இராசாவாகியபென்னாததென்னும் உமதுபுத்திரன், நான் இந்தவியாதி நீக்கிச்சொஸ்த மடைவேனெனென்று கேட்கும்படி, என்னை உம்மிடத்தில் அனுப்பி ௧௦ ரென்றான்.—அதற்கு இலீஷா அவனைநோக்கி, நீ வியாதிநீக்கிச்சொஸ்தமடையக்கூடுமென்று அவனுக்குப்போய்ச்சொல்லு; ஆனாலும் அவன் நிச்சயமாய்ச்சாவானென்று யெகோவா எனக்குத்தெரிவித்திருக்கிறென்றான்.—பின்பு ௧௧ தேவனுடையதாசன், இவன் வெட்கப்படுமவரைக்கும் இவன்மேல் கண்ணுன்றிக்கொண்டு அழுதான்.—அதினால் அசாவேல் என் ஆண்ட ௧௨ வன் அழுகிறதென்னவென்று கேட்க, அவன்

(௩௬) வச.க. (௩௭) அதி.க.௩௨. வச.உ. (௩௮) வச.க.—(அ. அதி. க.) அதி.ச.௩௫. சங்.கா.௩.௬. ஆகா.க.௩.௬. (௪) அதி.௩.௨௭. (௫) அதி.ச.௩௫. (௮) க.இரா.௩.௩.௩. க.சாமு.க.௭. க.இரா.௩.௩.௬. அதி.க.௨. (௧) வச.௩.௩. (௩) வச.௩.௩. (௩௨) அதி.௩.௩.௩.௬. ஆமோ.க.௩.௬. அதி.௩.௩.௩.௬. ஒ.௩.௩.௩.௬. ஆமோ.க.௩.௬.

நீ இவரவேல் சந்தியாருக்குச்செய்யும் தீங்கு இன்னதென்று எனக்குத்தெரியும்: நீ அவர்களுடைய அரணை ஸ்தானங்களை அக்கினியினாலே தகிப்பாய், அவர்களுடைய வாய்ப்பரைக் கட்டத் திறக்கொலைசெய்வாய், அவர்கள் குழந்தைகளை மோகியடிப்பாய், கருப்பவதிகளுடைய வயிற் றைக் கீறவாயென்றான்.—அதற்கு அசாவேல் இர்தப்பெரிய தீங்கைச்செய்வதற்கு உமது அடியான் நாயாவென்றான்; இலீஷா, நீ ஐரியருக்கு இராசாவாவாயென்று யெகோவா எனக்குத்தெரிவித்திருக்கிறாரென்றான்.—பின்பு இவன் இலீஷாவைவிட்டுப்பறப்பட்டுத் தன் எசமான னிடத்தில்வர, அவன் இலீஷா உனக்கென்ன சொன்னானென்று இவனைக்கேட்டான். இவன் நீர்வியாதிநீங்கிச்சொல்தமடைவீரென்று சொன்னானென்றான்.—மற்றை நாள் இவன் ஒரு சமுக்கானத்தையெடுத்து, சலத்திலேதேய்த்து, அவன் முகத்தின்மேல் விரித்துவிட்டான், அதினால் அவன் இறந்துபோனான்: அவனுக்குப்பின் அசாவேல் இராசாவானான்.

வக இவரவேலரின் இராசாவாகிய ஆகாப்பின் புத்திரான யோராம் அராசாண்ட ஐந்தாம் வருஷத்தில் யோஷாபாத் யூதாவில் இராசாவாயிருக்கையில், யூதாவின் இராசாவாகிய யோஷாபாத் புத்திரான யெகோராம் இராசாவானான்.—இவன் அராசாண்டதொடங்கினபொழுது இவனுக்குமுப்பத்திரண்டுவயது; இவன் யெருஷலேமில் எட்டுவருஷம் அராசாண்டான்.—ஆகாப்பின்வமிசத்தார் இவரவேலரின் இராசாக்களின் வழியில் நடந்ததுபோல இவனும் நடந்துவந்தான்: ஆகாப்பின் புத்திரி இவனுக்கு மனைவி: யெகோவாவின் பார்வைக்கு இவன் தீங்கு செய்துவந்தான்.—ஆனாலும் யெகோவா தன் தாசனாகிய தாலீதுக்கு அவன் சந்தியாருக்குள்ளென்றும் ஒரு விளக்கைத்தருவெனென்று அவனுக்கு வாக்குத்தந்த்ருசெய்தினியித்தம், அவர் யூதாவை முழுமையும் நாசப்படுத்தவில்லை.

உய அவன் நான்களில் ஏதோமியர் யூதாவின் அதிகாரத்தைத்தள்ளிவிட்டு, தங்களுக்குள் ஒரு இராசாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.—அதினாலே யோராம் தன் சமஸ்த ரதங்களோடும் சாயிருக்குப்போய் இரவில் எழுந்து, தன்னை வளைந்து கொண்ட ஏதோமியரையும் ரதங்களின் அதிபதிகளையும் கின்னபின்னப்படுத்த, சனங்களைத்தங்கள் தங்கள் கூடாரங்களுக்குத்தப்பி ஒடினார்கள்.—உஉ ஆனிலும் ஏதோமியர் இந்நாள்வரைக்கும் யூதாவின் அதிகாரத்தைத் தள்ளிவிட்டிருக்கிறார்கள். அக்காலத்திலே விப்பீயரும் அவர்கள் அதிகாரத்தைத் தள்ளிவிட்டார்கள்.—யோராமின் மற்றக்கிரியைகளும் அவன் செய்தயாவும் யூதாதேசத்து

இராசாக்களின் சரித்திர புத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.—யோராம் தன் முன்னோருடன் உசமகாசித்திரையடைந்து, தன் பிதாக்களுடன் தாலீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்: அவனுக்குப்பின்பு அவன் புத்திரானாகிய அகஸ்யா அராசாண்டான்.

இவரவேலரின் இராசாவாகிய ஆகாப்பின் உடு புத்திரான யோராம் அராசாண்ட பன்னிரண்டாம் வருஷத்தில், யூதாதேசத்தின் இராசாவான யெகோராமின் புத்திரானாகிய அகஸ்யா இராசாவானான்.—அகஸ்யா அராசாண்டதொடங்கினபொழுது உச அவனுக்கு இருபத்திரண்டுவயது; அவன் யெருஷலேமில் ஒருவருஷம் அராசாண்டான். இவன் மாதாவின் பெயர் அத்தாவியான், அவன் இவரவேலரின் இராசாவாகிய உம்றாயின் புத்திரி.—அவன் ஆகாப்பின் வமிசத்தாருடைய வழியில் உஎ நடந்து, ஆகாப்பின்வமிசத்தார் செய்தபிரகாரம் யெகோவாவின் பார்வைக்குத் தீங்கு செய்தான்: அவன் ஆகாப்பின் வமிசத்தில் சம்பந்தம் கலந்தவனானான்.

அவன் ஆகாப்பின் புத்திரானாகிய யோராமுடன் கூடிக்கொண்டு, ராமொத் கிவியாத்திலே ஐரியாவின் இராசாவாகிய அசாவேலை எதிர்த்து யுத்தஞ்செய்யப்போனான்; ஐரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.—யோராம் இராசா, உக தான் ஐரிய இராசாவாகிய அசாவேலை எதிர்த்து யுத்தஞ்செய்தபொழுது, ராமாவிலே ஐரியரால் தான்பட்ட காயங்களை ஆற்றும்படி யெஸரியேலுக்குப்போயிருந்தான். இப்படி ஆகாப்பின் புத்திரானாகிய யோராம் வருத்தமாயிருத்தினால், யூதாதேசத்து இராசாவாகிய யெகோராமின் புத்திரான அகஸ்யா அவனைப் பாரக்கும்படி யெஸரியேலுக்குப்போனான்.

க. அதிகாரம்.

க. யெகூவுக்கு இராசாபிஷேகஞ்செய்யும்படி இலீஷா ஒரு வாலிப்பத்தீர்க்கதரிசியையனுப்பல்: ச. அதைச்செய்தபின் தீர்க்கதரிசி தப்பி ஒடல்: டக. யெகூ இராசாபிஷேகம்பெற்று நாபோத்தின் நிலத்தில் யோராமைக் கொலைசெய்தல்: உஎ. அகஸ்யாவைக் கொலைசெய்தல்: கஃ. செருக்குள்ள யெசேபேல் பலகணியினின்ற தன்னுண்டு நாய்களால் பட்சிக்கப்படல்.

இலீஷாவென்னும் தீர்க்கதரிசி, தீர்க்கதரிசிகளின் சீஷரில் ஒருவனைக்கூப்பிட்டு அவனை நோக்கி, நீ இடைக்கட்டுக்கட்டிக்கொண்டு இத்த எண்ணெய்ப்பாத்திரத்தை உன்கையிலெடுத்து, ராமொத் கிவியாத்துக்குப்போ.—அங்கே சேர்ந்தபின்பு நிம்ஷீயின் பெளத்திரனும் யோஷாபாத் தின் புத்திரனாகிய யெகூவைத்தேடி, அவனை ருக்கும் இடத்திற்கிரவேசித்து, அவனை தன் சீகோ

(வக) க.சாமு.உஎ.சக. க.இரா.யக.யடு. (யக) உ.நானா.உக.க.ச. (யஎ) உ.நானா.உக.டு. (யடி) வச.உக. (யக) உ.சாமு.எ.யக. க.இரா.யக.கக. உ.நானா.உக.எ. (உய) ஆதி.உஎ.சய. உ.நானா.உக.அ.க. க.இரா.உஉ.சஎ. (உஉ) ஆதி.உஎ.சய. உ.நானா.உக.ய. (உச) உ.நானா.உஉ.க. உ.நானா.உஉ.எ. உ.நானா.உக.ய.எ. (உக) உ.நானா.உஉ.உ. வச.ய.டி. (உஎ) உ.நானா.உஉ.க.ச. (உடி) உ.நானா.உஉ.டு. (உக) அதி.க.ய.டு. வச.உ.அ. அதி.க.ய.க. உ.நானா. உஉ.க.எ.—(க. அதி. க.) க.இரா.உய.க.டு. அதி.ச.உக. எரே.க.ய.எ. அதி.டி.உடி.உக. (உ) வச.டு.யக.

தார் மந்திரியினின்று எழுந்திருக்கும்படி செய்து, அந்தரங்கமான ஒரு அறையில் அவனைக்கூட்டி மக்கொண்டுபோய்,—பாத்திரத்தையெடுத்து அதின் எண்ணெயை அவன் தலையின்மேல் ஊற்றி, நான் உன்னை இலரவேலருக்கு இராசாவாக அபிஷேகஞ்செய்தேனென்று யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லு. பின்பு கதவைத்திறந்து ஒடிப்போ, தரிக்கவேண்டாமென்றான்.

வாலிபன், தீர்க்கதரிசியாகிய அந்த வாலிபன் ராமொத்திவியாத்துக்குப்போனான்.—அவன் போனபொழுது சேனாபதிகள் அங்கிருக்கக்கண்டு, சேனாபதியே, நான் உமக்கொரு வாக்குச் சொல்லவேண்டுமென்றான். அதற்கு யெகோவா கனெல்லாருக்குள்ளும் ஆருக்கென்றுகேட்க, சேனாபதியே, உமக்குத்தானென்றான்.—அப்பொழுது அவன் எழுந்து வீட்டுக்குள்ளே போனான்; இவன், அவன் சிரசில் எண்ணெயையூற்றி, அவனைநோக்கி, நான், யெகோவாவின்சனங்களாகிய இலரவேலருக்கு இராசாவாக உனக்கு அபிஷேகஞ்செய்தேன்.—நான், யெசேபேலின் கையில் என் தாசராகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், யெகோவாவின் சகல தாசருடைய இரத்தப்பழியையும் வாங்கும்படி, நீ உன் ஆண்டவனாகிய ஆகாப்பின் வமிசத்தை அழிப்பாய்.—ஆகாப்பின் வமிசத்தார்வாலரும் நாசமாவார்கள்: இலரவேலர்மந்திரியில் அடைபட்டவனும் விடுபட்டவனுமாகிய ஆகாப்பின் சகல புருஷரையும் அவனினின்று சேதிப்பேன்.—ஆகாப்பின்வமிசத்தை, நெபாத்தின்புத்திரனாகிய யெரோபேயாமின் வமிசமும், அகியாவின் புத்திரனாகிய பாஷாவின் வமிசமும்போலாக்குவேன்.—யெஸரியேலின் சிலத்திலே யெசேபேலுநாய்கள் தின்னும், அவனை அடக்கம்பண்ணுவார் ஒருவருமில்லை என்று இலரவேலரின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லி, கதவைத்திறந்து ஒடிப்போனான்.

பின்பு யெகோவையே தன் ஆண்டவனுடைய பணிவிடைக்காரரிடத்திற்குவந்தான்: அப்பொழுது ஒருவன் அவனைநோக்கி, சுகச்செய்தியா, அந்தப்பித்தன் உம்மிடத்தில் வந்ததேதென்றுகேட்க, இவன் அவர்களைநோக்கி, அந்தமனிதனையும், அவன்பேச்சையும் நீங்கள் அறிவீர்களென்றான்.—அதற்கு அவர்கள் இதுபொய்; இப்பொழுது அதை எங்களுக்குச் சொல்லுமென்றார்கள். பின்பு இவன், உன்னை இலரவேலருக்கு இராசாவாகநான் அபிஷேகஞ்செய்தேனென்று யெகோவா சொல்லுகிறாரென்று, இன்ன இன்ன பிரகாரமாக அவன் எனக்குச் சொன்னானென்றான்.—அப்பொழுது அவர்களையாவரும் விரைந்து தங்கத்தங்களவஸ்திரங்களை எடுத்து வீட்டுப்படிகளின்மேல் நின்று, அவைகளை அவன்மேலேயிட்டு, யெகோவா இராசாவானானென்று சொல்லி எக்காளங்களை யூதினார்கள்.—

பின்பு நிம்ஜியின் பெளத்திரனும் யோஷபாத் யசுதின்புத்திரனுமாகிய யெகோவாராமுக்கு விரோதமாகத்தாராலோசனைசெய்தான். இரீயிராசாவாகிய அசாவேலினிமித்தம், யாராரும் அவனுடனிருந்த இலரவேலரும் ராமொத்திவியாத்தைக்காத்துக்கொண்டார்கள்.—ஆளும்கூட இரீயிராசாவாகிய அசாவேலுடன் யோராமுய்த்தன் செய்தபொழுது, தான் இரீயிரால் பட்டகாயங்களை ஆற்றுகிறதற்கு யோராமு இராசா யெஸரியேலுக்குப்போயிருந்தான். அப்பொழுது யெகோவா, உங்களுக்குப்பிரியமானால் இந்தச் சமரசாரத்தை யெஸரியேலிலே போய்த் தெரிவிக்கும்படி, ஒருவரும் நகரத்தைவிட்டு வெளியேபுறப்பட விடவேண்டாமென்றான்.—யோராமு யெஸரியேலிலே கிடந்தபடியினால் யெகோவா ஒரு இரத்தத்திலேறி அங்கே போனான். அப்பொழுது யூதாதேசத்திராசாவாகிய அகஸ்யா யோராமைப்பார்க்கிறதற்கு அங்கே வந்தான்.—யெஸரியேலிலிருந்த ஒரு லகோபுரத்தின்மேல் ஒரு காவலானன் நின்று யெகோவாவுடன் வருகிற சனக்கூட்டத்தைக்கண்டு, ஒரு சனக்கூட்டத்தைக் காண்கிறேனென்றான். அதினால் யோராமு அவர்களுக்கெதிர்ப்பட்டு அவர்களைநோக்கி, சுகச்செய்தியாவென்றுகேட்கும்படி ஒரு குதிரைவீரணையனுப்பென்றான்.—ஒரு குதிரைவீரண்போய் அவனுக்கெதிர்ப்பட்டுச் சுகச்செய்தியாவென்று இராசாகேட்கிறாரென்று சொல்ல, யெகோவா, சுகச்செய்தியிசாரிக்க நீயார்; எனக்குப்பின்னாகவாவென்றான். காவலானன், தாதன் அவர்களிடத்தில்போனான், அவன் திரும்பவில்லையென்றான்.—அப்பொழுது அவன் வேறொரு குதிரைவீரணையனுப்பினான்; அவன் அவர்களிடத்தில்போய், சுகச்செய்தியாவென்று இராசாகேட்கிறாரென்று சொல்ல, சுகச்செய்தி விசாரிக்க நீயார்; என்பின்னாகவாவென்றான்.—காவலானன், அவனும் அவனிடத்தில்போனான், திரும்பிவரவில்லை: ஒட்டில் நிம்ஜியின் புத்திரனாகிய யெகோவின் ஒட்டிதல்போலிருக்கின்றது; அவன்வேகமாய் ஒட்டிகிறவனென்றான்.—அப்பொழுது யோராமு ஆயத்தப்படுத்தென்றான். அவன் இரத்தம் ஆயத்தப்பட்டது. இலரவேலரின் இராசாவாகிய யோராமும், யூதாதேசத்தின் இராசாவாகிய அகஸ்யாவும், தன் தன் இரத்தத்தில் வறிக் கொண்டு, யெகோவாவுக்கெதிராக்புறப்பட்டு, யெஸரியிலாகிய நாரோத்தின் சிலத்தில் அவனைச் சந்தித்தார்கள்.—யோராமு யெகோவைக்கண்டவுடனே யெகோவே, சுகச்செய்தியாவென்றுகேட்க, அவன் உன் மாதாவாகிய யெசேபேலின் விபசாரமார்க்கங்களும், மாயாவித்தைகளும் இருக்கும்படி, என்னை சுகச்செய்தி யென்றான்.—அப்பொழுது யோராமு தன் கையைத்திருப்பி, தப்பியோடி, அகஸ்யாவைநோக்கி, அகஸ்யாவே, இராசாத்திரோகமென்றான்.—யெகோவா தன் முழுப்பலத் உசு

(க) க.இரா.யெ.யெ. (சு) க.இரா.யெ.யெ. உ.நானா.உ.உ.எ. (எ) க.இரா.யெ.யெ. (அ) க.இரா.யெ.யெ. க.சாமு.உ.உ. உ.உ. உ.பா.க.உ.க.க. (க) க.இரா.யெ.யெ. க.இரா.யெ.யெ. (ய) க.இரா.உ.க.உ.க. (யெ) எ.ரே.உ.க.உ.க. யோவா.யெ. உ.உ. அ.ப.உ.க.உ.ச. க.கொரி.ச.யெ. (யெ) ம.த.உ.எ.க. (யெ) அதி.அ.உ.க. (யெ) அதி.அ.உ.க. (உ.ச) உ.நானா.உ.உ.எ.

தோடும் ஒரு வில்லைவளைத்து, யெகோராமுக்கு அவன் புயத்துக்கிடையில் எய்துவிட்டான்; அம் பு அவன் நெஞ்சை ஊடுருவிச்செல்ல, அவனி உருரத்திலே தாழ்ந்தான்.—அப்பொழுது யெகூ தன்சேனாபதியாகிய பித்காரைநோக்கி, அவனை எடுத்து யெஸரியேலாகிய நாபோத்தின் வயல் நிலத்தில் எறிந்துவிடு: நீயும் நாணுக்குகிரை ஏறி அவன் பிதாவாகிய ஆகாப்புக்குப் பின்சென்ற பொழுது, யெகோவா இந்தச்சாபத்தை அவன்மேல் ஏற்றினொன்று நினைத்துக்கொள்.—

உக நான்கேற்று நாபோத்தின் இரத்தத்தையும் அவன் புத்திரரின் இரத்தத்தையும் கண்டெனன்று யெகோவா சொல்லுகிறார்; அன்றியும் இந்தநிலத்தில் உனக்குப்பலனளிப்பெனன்று யெகோவா சொல்லுகிறார். ஆகையால் யெகோவா வின் வாக்கின்படி, இவனைத்துக்கி இந்தநிலத்தில் எறிந்துவிட்டுள்ளான்.

உஎ யூதாதேசத்தின் இராசாவாகிய அகல்யா அதைக்கண்டபொழுது தோட்டத்திலிருக்கிறவீட்டின்வழியாய்த்தப்பி ஓடினான். யெகூ அவனைத் தொடர்ந்து, அவனையும் இரத்தத்தில் அடியுக்கொன்றான். இப்பியமுக்குச் சமீபத்தில் கூருக்கு ஏறிப்போகையில் அப்படிச்செய்தார்கள். அவன் மெகிதோவுக்குத் தப்பிப்போய், அங்கே

உஅ இறந்துபோனான்.—அவன் பணிவிடைக்காரர் அவனை இரத்தத்திலேற்றி, யெருஷலேமுக்குக் கொண்டுபோய், தாவிதின் நகரத்திலுள்ள அவன் பிரேதவறையில் அவன்முன்னேறான் அவனை உக அடக்கம்பண்ணினார்கள்.—இந்த அகல்யா ஆகாப்பின்புத்திரனாகிய யோராம் அரசாண்டபதினொராம்வருஷத்தில் யூதாதேசத்துக்கு இராசாவானான்.

கய யெகூ யெஸரியேலுக்கு வந்தபொழுது யெசேபேல் அதைக்கேள்விப்பட்டும், தன் கண்களுக்கு மையிட்டும், தன் கூந்தலைச்சிக்காரித்து, பலகணியியாய் எட்டிப்பார்த்தான்.—யெகூ வாசலிற் பிரவேசித்தபொழுது அவள், தன் ஆண்டவனைக்கொலைசெய்ததென்றி வாழ்வடைந்தானான். உக ருள்.—அப்பொழுது அவன் பலகணிக்கேறிட்டுப் பார்த்து என்பட்சத்தார் யாவரென்று சொல்ல, இரண்டு மூன்று பிரதானிகள் பார்த்தார்கள்.—

கக பின்பு அவன் அவனைக் கீழேதள்ளுவகொன்று சொல்ல, அவர்கள் அவனைத்தள்ளினார்கள்: அவளுடைய இரத்தம் சுவரிலுங்குதிரைகளிலுந்தெறித்தது: அவன் அவனைக்காலால் மிதித்துவிட்டான்.—அவன் பிரவேசித்தபின் போசனபானம்பண்ணி, அந்தச் சபிக்கப்பட்டஸ்திரி இராசகுமாரத்தியானபடியால், நீங்கள்போய் அவனைப்பார்த்து அடக்கம்பண்ணுவகொன்று சொல்ல, —அவர்கள் அவனை அடக்கம்பண்ணப்போனார்கள்: அவளுடைய தலை ஓட்டையும், கால்களையும், உள்ளங்கைகையுமேயன்றி, வேறொன்று

றையும் அவர்கள் காணவில்லை.—ஆதலால் அவர்கள் திரும்பிவந்து அதை அவனுக்குத் தெரிவித்தார்கள். அப்பொழுது அவன் யெஸரியேலின்நிலத்திலே யெசேபேலின்மாமிசத்தை நாய்கள் தின்னும்; இது யெசேபேலென்று அவர்கள் சொல்லாதபடிக்கு யெசேபேலுடைய பிரேதம், யெஸரியேலின்நிலத்தில் வயல்வெளியிலேபோடும் எருவைப்போலிருக்குமென்று, —யெகோவா திஷ்பியாகிய இலீசாவென்னுந் தமது தாசனைக்கொண்டு சொன்ன வாக்கு இதுவேயென்றான்.

ய. அதிகாரம்.

க. யெகூவினால் ஆகாப்பின் எழுபதுபுத்திரர் சிரசேதனம் பண்ணப்படல்: அ. அவன் இலீசாவின் வாக்கினால் தன்னை நிர்த்தோஷமாக்கல்: உஉ. அகல்யாவின் வமிசத்தாரைக்கொல்லல்: உடு. யெகூபாநாபைச் சந்தித்தல்: உடி. கபடத்தினால் பாகாவின் பூசாரிகளைக் கொலைசெய்தல்: உக. யெகூயெரோபேயாமைப் பின்பற்றி நடத்தல்: கஉ. அசாவேல் இரைவேலரை உபத்திரவப்படுத்தல்: யெகூ மாணமடைதல்.

ஷுமாரியாவில் ஆகாப்புக்கு எழுபதுபுத்திரரிருந்தார்கள். யெகூ, ஷுமாரியாவிலிருக்கிற யெஸரியேலின் அதிபதிகளுக்கும், ஆகாப்பின் பிள்ளைகளை வளர்க்கிறவர்களுக்கும், —உங்கள் ஆண்டவனுடைய புத்திரர் உங்களுடருக்கிறார்கள்: இரதங்களும், குதிரைகளும், அரணுள்ள நகரங்களும், ஆயுதங்களும் உங்களுக்குண்டு; ஆதலால் இந்தக்காகிதம் உங்களிடத்தில் சேர்ந்தமாதிரத்தில், —உங்கள் ஆண்டவனுடைய புத்திரருக்குள் உத்தமனும் யோக்கியனுமாகிய ஒருவனைத்தெரிந்து, அவன் பிதாவின் சிக்காசனத்தில் அவனைவீற்றிருக்கப்பண்ணி, உங்கள் ஆண்டவனின் வமிசத்தார் நிமித்தம் யுத்தஞ்செய்யுங்கொன்று காகிதங்கள் எழுதியனுப்பினான்.—அவர்கள் மிகவும் பயந்து, இரண்டு இராசாக்களை அவனுக்கு முன்றிக்கவில்லை: நாங்கள் எப்படி மூன் நிற்போமென்றார்கள்.—ஆதலால் வீட்டதிகாரியும், நகரத்துக்கதிபதியும், முதியோரும், பிள்ளைகளை வளர்த்தவர்களும், நாங்கள் உமது அடியார், நீர் எங்களுக்குக்கட்டினாயெகிற யாவையுஞ்செய்வோம்; நாங்கள் ஒரு இராசாவை ஏற்படுத்துகிறதில்லை: நீர் உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறதைச்செய்வீராகவென்று யெகூவுக்குச்சொல்லி அனுப்பினார்கள்.—பின்பு அவன் நீங்கள் என்பட்சத்தாராகி, என் சொற்கேட்பீர்களாகில், உங்கள் ஆண்டவனின் புத்திரராகிய அந்த மனிதருடைய தலைகளை எடுத்துக்கொண்டு, நாளை இந்நேரம் யெஸரியேலில் என்னிடத்தில் வாருங்கொன்று, இரண்டாந்தரம் ஒரு காகிதம் எழுதியனுப்பினான். இராசகுமாரர் எழுபதுபேரும் தங்களை வளர்த்த நகரத்தின் பெரியோர்களி

(உக) க.இரா.உக.உஅ. (உக) க.இரா.உக.யஅ. (உஎ) உ.நாளா.உஉ.க. உ.நாளா.உக.யஅ.யகூ. அதி.அ.உடு. (கய) எசேச.உக.சய. (கக) க.இரா.யகூ.க—உய. (கச) க.இரா.யகூ.கக. (கக) க.இரா.உக.உக. சங்.அகூ.ய.—(ய. அதி.)

எ டத்திவிருந்தார்கள்.—அந்தக்காகிதம் அவர்களிடத்திற் சேர்ந்தபொழுது, இராச குமாரராகிய அந்த எழுபது பேரையும் கொலைசெய்து, அவர்கள் தலைகளைக் கூடையிலேபோட்டு, யெஸரியேலிவிருக்கிற அவனிடத்தில் அனுப்பினார்கள்.

அ தூதனொருவன்வந்து அவனை நோக்கி, இராச குமாரரின் தலைகளைக் கொண்டுவந்திருக்கிறார்களென்று அவனுக்குத் தெரிவித்தான். நீங்கள் அவைகளை வாசலிலே காலமட்டும் இரண்டு குவியலாகக் குவித்துவையுங்களென்றான்.—மற்றைநாள் காலமே அவன் வெளியேபோய் நின்று சமஸ்தசனங்களையும் நோக்கி, நீங்கள் நீதிமாண்கள்: நான் என் ஆண்டவனுக்கு விரோதமாய் மந்திராலோசனைபண்ணி, அவனைக் கொலைசெய்தேனே: இவர்கள் யாவரையும் கொலைசெய்தவனார்.—

யெகோவா தமது தாசனாகிய இலீசாவைக் கொண்டு சொன்னதை நிறைவேற்றினாரே; ஆகாப்பின் வழிசத்தைக்குறித்து யெகோவா சொல்லிய அவருடைய வாக்கு ஒன்றும் விருதாவாமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

பின்பு யெஸரியேலிலே ஆகாப்பின் வழிசத்தில் மீதியாயிருந்த சமஸ்தரையும், அவனுடைய பெரியமனிதர் யாவரையும், அவன் பந்துசனங்களையும், அவன் பூசாரிகளையும் ஒருவரும் மீதியாயிருக்கவிடாமல் கொலைசெய்தான்.

அப்பால் அவன் எழுந்து புறப்பட்டு ஷமாரியாவுக்குவந்தான். அவன் வழியிலே மயீர்கத்திரிக்கிற வீட்டுக்குச் சமீபத்தில் சென்றபொழுது, —யெகூ, யூதாதேசத்து இராசாவாகிய அகஸ்யாவின் சகோதரருக்கு எதிர்ப்பட்டு, நீங்கள் ஆரென்றுகேட்க, அவர்கள், நாங்கள் அகஸ்யாவின் சகோதரர்; நாங்கள் இராசாவின் பிள்ளைகளுக்கும், இராசாத்தியின் பிள்ளைகளுக்கும் வாழ்த்துதல் சொல்லப்போகிறோமென்றார்கள்.—அப்பொழுது அவன் உயிருடன் அவர்களைப்பிடித்துக்கொள்ளுகளென்று சொல்ல, அவர்களை உயிருடன் பிடித்து, அவர்கள் நாற்பத்திரண்டுபேரையும் மயீர்கத்திரிக்கிற வீட்டின் குளத்தருகே கொலைசெய்தார்கள்; அவன், ஒருவரையும் மீதியாயிருக்கவிடவில்லை.

பின்பு அங்கிருந்து புறப்பட்டுத் தன்னைச்சந்திக்கும்படிவந்த ரோகாப்பின் புத்திரனாகிய யெகானதாப்பைச்சந்தித்து, அவனுக்கு வாழ்த்துதல் சொல்லி, அவனை நோக்கி, என்மனமும் உண்மையாயிருக்கின்றதாவென்று கேட்க, யெகானதாப், ஆமென்றான். அப்படியாகில் கைதா என்று சொல்ல, கைகொடுத்தான்; இவன் அவனைத் தன்னுடன் இரத்திலேற்றுகையில், —யெகோவா நியத்தம் என் வைராக்கியத்தைப் பார்த்தும்படி என்னுடன் வாவென்றான். இப்படி அ

வர்கள் அவனைத்தன் இரத்தின்மேலேற்றினார்கள்.—இவன் ஷமாரியாவில் சேர்ந்தபொழுது, யெகோவா இலீசாவைக்கொண்டெசொல்லிய பிரகாரம் ஆகாப்பை நாசப்படுத்துமனவும் ஷமாரியாவில் அவனுக்கு மீந்திருந்த சமஸ்தரையும் கொலைசெய்தான்.

பின்பு யெகூ சனங்களையாவரையும் கூடியவரும் யடிபடி செய்து, அவர்களை நோக்கி, ஆகாப், பாகாலைச் சேவித்தது சொற்பம்; யெகூவாகிய நான் அவனையுதிமமாகச் சேவிப்பேன்.—ஆதலால் பாகாலைச் சகல தீர்க்கதரிசிகளையும், அவன் சகல சேவகரையும், அவன் சகல பூசாரிகளையும் என்னிடத்தில் அழைத்துவாருங்கள்; ஒருவரும் வராமல் விடலாகாது: நான் பாகாலுக்கு மகாபலியிடப்போகிறேன்; வராதது எவனோ அவன் உயிரோடிருக்கமாட்டானென்றான். யெகூ பாகாலைச்சேவிக்கிற சகலரையும் நாசப்படுத்தும்படி இந்தச்சூதுசெய்தான்.—பின்பு யெகூ பாகாலுக்கு மகோற்சவமென்று பிரசித்தம் பண்ணுங்களென்று சொல்ல, அவர்கள் பிரசித்தம் பண்ணினார்கள்.—யெகூ இஸரவேல் தேசமெல் உகும் ஆளனுப்ப, பாகாலைச்சேவிக்கிற சகலரும் வந்தார்கள், ஒருவரும் வராமல் இருக்கவில்லை. அவர்கள் பாகாவின் ஆலயத்திற் பிரவேசித்தார்கள்; பாகாவின் ஆலயம் ஒருபுறந்தொடங்கி மறுபுறம்வரைக்கும் நிறைந்திருந்தது.—அப்பொழுது இவன் வஸ்திரசாலையின் அதிகாரியை நோக்கி, பாகாலைச்சேவிக்கிற யாவருக்கும் வஸ்திரங்கொண்டொவென்று சொல்ல, —அவன் அவர்களுக்கு வஸ்திரங்கொண்டுவந்தான். யெகூவும் ரோகாப்பின் புத்திரனாகிய யெகானதாப்பும் பாகாவின் ஆலயத்திற் பிரவேசித்து, பாகாலைச்சேவிக்கிறவர்களை நோக்கி, பாகாலைச்சேவிப்பவர்களேயன்றி, யெகோவாவைச்சேவிப்பவர்களில் ஒருவரும் உங்களுக்குள்ளிராதபடி பாராக்களென்றான்.—அவர்கள் பலிகளையும் தகனபலிகளையும் இடும்படி பிரவேசித்த சமயத்தில், யெகூ வெளியில் எண்பதுபேரை ஏற்படுத்தி அவர்களை நோக்கி, நான் உங்களுக்கையில் ஒப்பிக்கிற மனிதர்களில் யாவனாகிலுந்தப்பினால், அவன் பிராணனுக்குப் பிரதியாக அவனைத்தப்பவிட்டவனுடைய பிராணன் வாங்கப்படுமென்றான்.—தகனபலியிட்டு முடிந்தவுடனே யெகூ காலவிலுள்ளார்களையுஞ் சேருபதிகளையும் நோக்கி, உள்ளேபோய் அவர்களைக்கொன்றுபோடுங்கள்; ஒருவனும் வெளியேவரலாகாதென்று சொல்ல, இவர்கள் அவர்களைக்கட்கத்தின் வாயினால் கொலைசெய்தார்கள்; காவலாளருஞ் சேருபதிகளும் அவர்களை வெளியே எறிந்துவிட்டார்கள்: பின்பு அவர்கள் பாகாவின் ஆலயத்தைச்சேர்ந்த கரத்திற் போய், —பாகாவின் ஆலயத்தினின்றும் விக் உச

(எ) க.இரா.உக.உக.(க)அதி.க.யச.உச. (ய) க.சாமு.க.யக. க.இரா.உக.யஅ,உக,உஅ.(யக)அதி.அ.உக.உ.நா.நா.உஉ.அ.(யடு)எரே.கடு.க., க.நா.நா.உ.டுடு. எஸ்.ரூ.ய.யக. (யச) க.இரா.யக.ய. (யஎ) அதி.க.அ. உ.நா.நா.உஉ.அ. க.இரா.உக.உக. (யஅ) க.இரா.யக.கக,கஉ. (யக) க.இரா.உஉ.ச. (உக) க.இரா.யக.கஉ. (உச) க.இரா.உய.கக. (உச) க.இரா.யச.உக.

கிரகங்களை வெளியேகொண்டெவந்து தகித்தார் உள்கள்.—அவர்கள் பாகாவின் விக்கிரகத்தைத்தகித்து, பாகாவின் ஆலயத்தை இடித்து, இந்நாள்வரைக்குமிருக்கிறபடி மலசல ஸ்தானமாக்கினார் உள்கள்.—இவ்வீதமாய் யெகூ இஸரவேல்தேசத்தினின்றும் பாகாலை நிருஸூலப்படுத்தினான்.

உக ஆளுமும் பெத்தேவிலுந்தாணிலும் ஸ்தாபிக்கப்பட்ட பொற்கன்றுகளால் இஸரவேலரைப் பாவஞ்செய்யப்பண்ணின நெபாத்தின் புத்திரனாகிய யெரோபேயாயின் பாவங்களை யெகூவிட்டு நீக்கவில்லை.—அதினால் யெகோவாயெகூவை நோக்கி, நீ என்மார்வைக்கு நலமானதைச்செய்தாய், நீ நன்றாய்ச்செய்தாய், என் உன்னத்திலிருந்த யாவையும் ஆகாப்புக்குச்செய்தாய், ஆதலால் உன் சந்தியார் நாலாந்தலைமுறை வரைக்கும் இஸரவேலின் சிக்காசனத்தில் நகித்திருப்பார்களென்றார்.—யெகூ இஸரவேலின் தேவனாகிய யெகோவாவின் வேதப்பிரமாணத்தின்படி தன் பூரண இருதயத்தோடே நடக்கச் சாவதானமாய் நிருக்கவுமில்லை; இஸரவேலரைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரோபேயாயின் பாவங்களை அவன் விட்டுநீக்கவில்லை.

கஉ அந்நாள்களிலே யெகோவா இஸரவேலரைக்குறையப்பண்ணத்தொடங்கினார்: சூரியோதயத்திலுள்ள யோர்தான்தொடங்கி கிலியாத்தின் சகலதேசமும், காத்தியர், ரூபேனியர், மலேயர் தேசமட்டும் அர்னோன் நதியின் சமீபத்திலுள்ள அரோவேர் தொடங்கிக் கிலியாத், பாகூஷான் மட்டுமுள்ள, —இஸரவேலின் சகல எல்லைகளிலும் அசாவேல் அவர்களைமுறிய அடித்தான்.—யெகூவின் மற்றக்கிரமங்களும், அவன் செய்த யாவும், அவன் பராக்கிரமம் யாவும், இஸரவேலின் இராசாக்களின் சரித்திரபுத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன.—யெகூ தன் முன்னோருடன் மகா நித்திரையடைந்தான்: அவனை ஷமாரியாவிலே அடக்கப்பண்ணினார்கள். அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய யோவாகூசால் இராசாவானான்.—யெகூ ஷமாரியாவில் இஸரவேலரை அரசாண்டகாலம் இருபத்தெட்டு வருஷம்.

வக. அதிகாரம்.

க. யோவாஷ் இரட்சைபெறல்: ச. யோயதாவினால் அபிஷேகஞ் செய்யப்படல்: வக. அத்தாலியாளைக் கொலைசெய்தல்: ஊ. யோயதா தேவாராத்நையை ஸ்தாபித்தல்.

அகல்யாவின் மாதாவாகிய அத்தாலியான் தன் புத்திரன் இறந்ததைக்கண்டு, எழுந்து இராசவமிசமுழுவதையும் நாசப்படுத்தினான்.—யோராம் இராசாவின் புத்திரியும், அகல்யாவின் சகோதரியுமாகிய யோஷேபாள், கொலையுண்ட இராசபுத்திரருக்குள்ளே அகல்யாவின் புத்திரனையோவாவைக் களவாயெடுத்தான்; அவன்கொல்லப்

படாதபடி அவனையும் அவன்தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளி அறையில் ஒளித்தார்கள்.—இவன் அவருடன் யெகோவாவின் ஆலயத்தில் ஆறுவருஷம் ஒளித்திருந்தான். அத்தாலியாளைத்தேசத்தை அரசாண்டான்.

ஏழாம் வருஷத்தின் யோயதா ஆளனுப்பி, நூறுபேருக்கதிபதிகளையும், சேலுபதிகளையும், காவலாளர்களையும் அழைப்பித்து, யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவந்து, அவர்களோடே உடன்படிக்கை பண்ணி, யெகோவாவின் ஆலயத்தில் அவர்களிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டு, இராசகுமாரனை அவர்களுக்குக் காட்டினான்.—பின்பு அவன் அவர்களை நோக்கி, உங்களுக்குள் மூன்றில் ஒருபங்கு சனங்கள் அரமணியிலும், ஒருபங்கு சனங்கள் சூர்வாசலிலும், மூன்றிலொருபங்கு சனங்கள் காவலாந்ருக்குப்பிற்புறத்திலுள்ள வாசலிலும் காவல் பண்ணவேண்டும்.—அதில் ஒருவரும் பல

வந்தமாய்ப்புகாதபடி நீங்கள் காவல் பண்ணிக்கொள்ளவேண்டும்.—ஒய்வுநாளில், உங்கள் எல்லாருக்குள்ளும் இரண்டொரு சனங்கள், யெகோவாவின் ஆலயத்தில் இராசாவைச் சூழ்ந்து காவல்பண்ணவேண்டும்.—நீங்கள், அவரவர்

ஆயுதங்களை உங்களுக்கள் கையிலே பிடித்து, இராசாவைச் சூழ்ந்து நித்தவேண்டும்: அணிக்குட்படுகிறவனெவனென அவன் கொலைசெய்யப்படவேண்டும்: இராசாவெளி யெபோகும்பொழுதும் உள்ளே வரும்பொழுதும் நீங்கள் அவரோடிருக்கவேண்டும்; நீங்கள் செய்யவேண்டிய காரியம் இதுவேயென்று அவர்களுக்குக் கட்டளையிட்டான்.—ஆசாரியனாகிய யோயதா கட்டளையிட்டயாவற்றின்படிக்கும், நூறுபேருக் கதிபதிகள் செய்தார்கள்: ஒவ்வொருவரும், ஒய்வுநாளில் உள்ளே வருகிறவர்களும் வெளியேபோகிறவர்களமாகிய தங்கள் தங்களைச் சேர்ந்தமனிதரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோயதாவின்

வந்தார்கள்.—ஆசாரியன், நூறுபேருக் கதிபதிகளுக்கு, யெகோவாவின் ஆலயத்திலிருந்ததாவீது இராசாவின் ஈட்டிகளையுங் கேட்கக்கூடியும் கொடுத்தான்.—காவலாளர்யாவரும் தங்கள் தங்கள் ஆயுதங்களைக்கையிற் பிடித்துக் கொண்டு, ஆலயத்தின் வலப்புறத்தொடங்கி ஆலயத்தின் இடப்புறம் வரைக்கும், வேதிகைக்கும் ஆலயத்துக்கும் அருகே இராசாவைச் சூழ்ந்து நின்றார்கள்.—அவன் இராசகுமாரனை வெளியேகொண்டெவந்து, அவனுக்குமுடியைத்தரித்து, சாட்சியின் புத்தகத்தை அவனுக்குக் கொடுத்தான்; அவர்கள் அவனுக்கு அபிஷேகஞ்செய்து, இராசாவாக ஏற்படுத்தினார்கள்; பின்புகைகொட்டி இராசாவாழ்கவென்றார்கள்.

அத்தாலியான், காவலாளருஞ் சனங்களுக்கு செய்த ஓர்வாரத்தைக் கேட்டபொழுது, யெ

(உஎ) எஸ்ரூ.க.வக. தானி.உ.இ. (உக) க.இரா.யெ.உ.௨௮,உக. (கஹ) அதி.யகூ.க.ய. (கக) க.இரா.யெ.யக. (கஉ) ஆமோ.க.க. (கக) அதி.ய.யெ.—(யக.அதி.க.) உ.இரா.உ.உ.ய. அதி.ய.உ.உ. (உ) உ.நாளா.உ.உ.யக. (ச) உ.நாளா.உ.க. (இ) க.நாளா.க.உ.ச. (க) உ.நாளா.உ.க.அ. (யெ) க.சாமு.ய.உ.ச. (யக) உ.நாளா.உ.க.யெ.

கோவாவின் ஆலயத்திலே சனங்களிடத்தில் யசுவந்தான்.—அவன் பார்த்தபொழுது, முறைப்படி இராசா ஒரு தூணருகேநிற்க, பிரபுகளும் எக்காளக்காரரும் இராசாவுக்குச்சமீபத்தில் நிற்கவும், தேசத்தின்சகலசனங்களும் மகிழ்ந்துஎக்காளங்களையூதவுங்கண்டு, அத்தாலியான் தன்வஸ்திரங்களைக்கிழித்து, இராசதுரோகம், இராசதுவடுரோகமென்று குரவிட்டான்.—யெகோவாவின் ஆலயத்தில் அவனைக்கொலைசெய்யலாகா ஆன்ற ஆசாரியன் சொல்லியிருந்தபடியினால், இராசரியனையோயதா நூறுபெருக்கதிபதிகளையுஞ் சேர்ப்பதிகளையும்தோக்கி, இவனைஅணிகளுக்குவெளியே பிடித்துவிடுங்கள்: இவனைப்பின்பற்றுகிறவனைக்கட்கத்தினாற் கொன்றுபோகவிடுங்கென்றான்.—அவர்கள் அவன்மேல் கைவைத்தார்கள்; குதிரைகள் அரமனைக்குப் போகிறவழியாய் அவன்போகையில், கொலைசெய்யப்பட்டான்.

101 பின்பு யோயதா, அவர்கள் யெகோவாவின்சனங்களாகும்பொருட்டி, அவர்களும்இராசாவும்யெகோவாவோடே ஒரு உடன்படிக்கைபண்ணச்செய்தான்; இராசாவுஞ்சனங்களுந்தங்களுக்குள்ளேஅப்படியேபண்ணும்படிசெய்யுதான்.—தேசத்தின்சகலசனங்களும் பாகாலின் ஆலயத்திற்கிரவேசித்து, அதை இடித்து, அதின் வேதிகைகளையும் விக்கிரகங்களையும் முழுவதும் தகர்த்து, பாகாலின் பூசாரியாகிய மத்தானே வேதிகைக்குமுன்பாகக்கொன்றுபோட்டார்கள்.—

102 ஆசாரியன் யெகோவாவின் ஆலயத்துக்கு அதிபதிகளை ஏற்படுத்தினான்; அவன் தூறுபெருக்கதிபதிகளையும், சேர்ப்பதிகளையும், காவலாளர்களையும், தேசத்திற்குசகல சனங்களையும் அழைப்பிக்க, அவர்கள் யெகோவாவின் ஆலயத்தினின்றும் இராசாவை அழைத்துக்கொண்டுஇறங்கி, காவலாளரின் வாசல்வழியாக அரமனைக்குப் போனார்கள். அவன் இராசாக்களின் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்.—தேசத்தின் சகலசனங்களுக்குச்சந்தோஷப்பட்டார்கள், நகரம் அமைதலாயிற்று: அத்தாலியானே அரமனைக்கருகே கட்கத்தினாலே கொன்றார்கள்.—யோவாவு அராசாளத்தொடங்கினபொழுது அவனுக்கு ஏழுவயது.

102. அதிகாரம்.

க. யோயதா இருக்கும்ளவும் யோவாவு நன்றாய் அராசாளல்: ச. தேவனுடைய ஆலயத்தைபுதுப்பிக்கக்கட்டளையிட்டல்: 103. பரிநாணம்பெற்று அசாவேல் யெருஷலேமினின்றும் புறப்பட்டல்: 104. யோவாவு கொலைசெய்யப்பட்ட பின்பு அவன் புத்திரனாகிய அமத்தோய இராசாபிஷேகம்பெறல்.

103 அராசாண்ட ஏழாம்வருஷத்தில், யோவாவு இராசாவாகி யெருஷலேமியிலே நாற்பது

வருஷம் இராசரிக்கம்பண்ணினான். பேர்வேபா ஊராளாகிய சிபியான் அவன் மாதா.—ஆசாரியனாகிய யோயதாநனைக்குப் போதித்துவந்த காலமுழுவதும், யோவாவு, யெகோவாவின் பார்வைக்கு நலமானதைச்செய்துவந்தான்.—ஆனாலும் உயர்ந்த ஸ்தானங்கள் அகற்றப்படவில்லை: பின்னுஞ்சனங்கள் உயர்ந்தஸ்தானங்களில் பவியிட்டி, தூபங்காட்டிவந்தார்கள்.

யோவாவு ஆசாரியரைநோக்கி, யெகோவாவின் ஆலயத்திலே பரிசுத்தத்துக்கென்று நியமிக்கப்படும் சகலபணத்தையும், தொகையிட்டபிம் ஒவ்வொருவனுடைய பணத்தையும், மீட்சிக்கு மதிக்கப்படும் ஒவ்வொருவனுடைய பணத்தையும், தங்கத்தங்கள் இட்டப்படி ஒவ்வொருவரும் யெகோவாவின் ஆலயத்திலேகொண்டுவரும் எல்லாப்பணத்தையும்,—ஆசாரியர் தங்கள் தங்களுக்கு அறிமுகமானவர்களிடத்தில்வாங்கி, ஆலயத்தின் எல்லா இடிவுகளையும் புதுப்பிக்கவேண்டிமென்றான்.—ஆனாலும் யோவாவு இராசா

அராசாண்ட இருபத்துமூன்றாம் வருஷமளவும், ஆசாரியர்கள், ஆலயத்தின் இடிவுகளைப்புதுப்பிக்கவில்லை.—அதினால் யோவாவு இராசா ஆசாரியனாகிய யோயதாவையும், மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து அவர்களைநோக்கி, ஆலயத்தின் இடிவுகளை நீங்கள் புதுப்பியாமல் விட்டதென்ன; இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிற்பணத்தைவாங்காமல், ஆலயத்தின் இடிவுகளைப்புதுப்பிக்கும்படி ஒப்பித்துப் போடுங்கென்றான்.—ஆதலால் ஆசாரியர்கள் பின்

னுஞ்சனங்களிடத்திற்பணம்வாங்காமலும், ஆலயத்தின் இடிவுகளைப்புதுப்பியாமலும்விட்ட, சம்மதித்தார்கள்.—ஆசாரியனாகிய யோயதா ஒருபெட்டியை எடுத்து, அதின் மூடியில் ஒரு துவாரத்தைச்செய்து யெகோவாவின் ஆலயத்தில் பிரவேசஸ்தானத்தின் வலப்புறத்தில் வேதிகைக்கருகே வைத்தான்: வாசலைக்காக்கும் ஆசாரியர்கள் யெகோவாவின் ஆலயத்தில் கொண்டுவரும் பணமெல்லாம் அதிற் போட்டார்கள்.—பெட்டியிலே மிகுந்த பணமுண்டென்று கண்டு, இராசாவின் எழுத்தக்காரனும் பிரதான ஆசாரியனும்வந்த, யெகோவாவின் ஆலயத்திலிருந்த பணத்தை எண்ணிப் பைகளிலே போட்டார்கள்.—எண்ணப்பட்ட பணத்தை, யெகோவாவின் ஆலயவேலையின் விசாரிப்புக்காரர்கையிற்கொடுத்தார்கள்: அவர்கள் அதை, யெகோவாவின் ஆலயத்திலே வேலைசெய்ததச்சருக்கும், சிற்பருக்கும்,—கற்சிற்பருக்கும், கல்வெட்டிக்கருக்கும்; யெகோவாவின் ஆலயத்திலிடிவுகளைப்புதுப்பிக்கும்படி மரமும், தொழிற்படுத்தப்பட்டகல்லும் வாங்குவதற்கும்; ஆலயத்தைப்புதுப்பிக்கும்படி செல்லும்சகல செலவுகளுக்கு

வருஷம் இராசரிக்கம்பண்ணினான். பேர்வேபா ஊராளாகிய சிபியான் அவன் மாதா.—ஆசாரியனாகிய யோயதாநனைக்குப் போதித்துவந்த காலமுழுவதும், யோவாவு, யெகோவாவின் பார்வைக்கு நலமானதைச்செய்துவந்தான்.—ஆனாலும் உயர்ந்த ஸ்தானங்கள் அகற்றப்படவில்லை: பின்னுஞ்சனங்கள் உயர்ந்தஸ்தானங்களில் பவியிட்டி, தூபங்காட்டிவந்தார்கள்.

யெகோவாவின் ஆலயத்திலே பரிசுத்தத்துக்கென்று நியமிக்கப்படும் சகலபணத்தையும், தொகையிட்டபிம் ஒவ்வொருவனுடைய பணத்தையும், மீட்சிக்கு மதிக்கப்படும் ஒவ்வொருவனுடைய பணத்தையும், தங்கத்தங்கள் இட்டப்படி ஒவ்வொருவரும் யெகோவாவின் ஆலயத்திலேகொண்டுவரும் எல்லாப்பணத்தையும்,—ஆசாரியர் தங்கள் தங்களுக்கு அறிமுகமானவர்களிடத்தில்வாங்கி, ஆலயத்தின் எல்லா இடிவுகளையும் புதுப்பிக்கவேண்டிமென்றான்.—ஆனாலும் யோவாவு இராசா அராசாண்ட இருபத்துமூன்றாம் வருஷமளவும், ஆசாரியர்கள், ஆலயத்தின் இடிவுகளைப்புதுப்பிக்கவில்லை.—அதினால் யோவாவு இராசா ஆசாரியனாகிய யோயதாவையும், மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து அவர்களைநோக்கி, ஆலயத்தின் இடிவுகளை நீங்கள் புதுப்பியாமல் விட்டதென்ன; இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிற்பணத்தைவாங்காமல், ஆலயத்தின் இடிவுகளைப்புதுப்பிக்கும்படி ஒப்பித்துப் போடுங்கென்றான்.—ஆதலால் ஆசாரியர்கள் பின்னுஞ்சனங்களிடத்திற்பணம்வாங்காமலும், ஆலயத்தின் இடிவுகளைப்புதுப்பியாமலும்விட்ட, சம்மதித்தார்கள்.—ஆசாரியனாகிய யோயதா ஒருபெட்டியை எடுத்து, அதின் மூடியில் ஒரு துவாரத்தைச்செய்து யெகோவாவின் ஆலயத்தில் பிரவேசஸ்தானத்தின் வலப்புறத்தில் வேதிகைக்கருகே வைத்தான்: வாசலைக்காக்கும் ஆசாரியர்கள் யெகோவாவின் ஆலயத்தில் கொண்டுவரும் பணமெல்லாம் அதிற் போட்டார்கள்.—பெட்டியிலே மிகுந்த பணமுண்டென்று கண்டு, இராசாவின் எழுத்தக்காரனும் பிரதான ஆசாரியனும்வந்த, யெகோவாவின் ஆலயத்திலிருந்த பணத்தை எண்ணிப் பைகளிலே போட்டார்கள்.—எண்ணப்பட்ட பணத்தை, யெகோவாவின் ஆலயவேலையின் விசாரிப்புக்காரர்கையிற்கொடுத்தார்கள்: அவர்கள் அதை, யெகோவாவின் ஆலயத்திலே வேலைசெய்ததச்சருக்கும், சிற்பருக்கும்,—கற்சிற்பருக்கும், கல்வெட்டிக்கருக்கும்; யெகோவாவின் ஆலயத்திலிடிவுகளைப்புதுப்பிக்கும்படி மரமும், தொழிற்படுத்தப்பட்டகல்லும் வாங்குவதற்கும்; ஆலயத்தைப்புதுப்பிக்கும்படி செல்லும்சகல செலவுகளுக்கு

(102)அதி.உ.க.க. உ.நா.நா.க.ச.க.க.(103)உ.நா.நா.உ.க.ய.க. உ.சா.மு.டு.க.(104)அதி.10.உ.க. உ.பா.10.உ.க. உ.கா.நா.உ.க.ய.எ. உ.நா.நா.உ.க.ய.அ. (உ.க) உ.நா.நா.உ.ச.க.—(102. அதி. க.) உ.நா.நா.உ.ச.க. (க) க.இரா.ய.டு.ய.ச. அதி.ய.ச.ச.(ச)அதி.உ.உ.ச. யா.த.க.ய.ய.க. லேலி.உ.எ.உ. யா.த.க.டு.டு. க.நா.நா.உ.க.க.(ச)உ.நா.நா.உ.ச.டு.(எ)உ.நா.நா.உ.ச.ச. (க) உ.நா.நா.உ.ச.அ.,

யக கொடுத்தார்கள்.—யெகோவாவின் ஆலயத்தில் கொண்டுவரப்பட்ட பணத்தினால், யெகோவாவின் ஆலயத்திற்காக வெள்ளிக்கிண்ணங்களும், திரிவெட்டிகளும், பாத்திரங்களும், எக்கானங்களும், எந்தப்பொற்பாத்திரங்களும், வெள்ளிப்பாத்திரங்களும் செய்யப்படவில்லை.—யெகோவாவின் ஆலயத்தைப்புதுப்பிக்கும்படி அதை வேலைக்காரருக்குக்கொடுத்துவிட்டார்கள்.—யெகோவாவின் ஆலயத்தைப்படிபணத்தைவாங்கினவர்கள், உண்மையாய்க்காரியத்தை நடத்தினபடியினால், அவர்களிடத்திற்கணக்குக்கேட்கப்படவில்லை.—குற்றத்தினியமித்தமும், பாவத்தினியமித்தமும் கொடுக்கப்பட்டபணம், யெகோவாவின் ஆலயத்தில் கொண்டுவரப்படவில்லை: அது ஆசாரியர்களுக்கு உரியது.

யஎ அக்காலத்திலே ஜூரிய இராசாவாகிய அசாவேல், காத்தை எதிர்த்து யுத்தஞ்செய்து, அதைப்பிடித்தான்: மேலும் அசாவேல் யெருஷலேமக்குப்போக நேர்முகமாயிருந்தான்.—அதினால் யூதாதேசத்து இராசாவாகியயோவாஷ், யூதாதேசத்து இராசாக்களும் தன் பிதாக்களுமாகிய யோஷாபாத்தும், யெகோராமும், அதஸ்யாவும் நிவேதித்த பரிசுத்தபொருளையும், தான் நிவேதித்த பரிசுத்தபொருளையும், யெகோவாவின் ஆலயத்தின் பொக்கிஷங்களிலும் அரமணியிலும் காணப்பட்ட பொன் யாவையுமெடுத்து, ஜூரிய இராசாவாகிய அசாவேலுக்கு அனுப்பினான்: அப்பொழுது அவன் யெருஷலேமை விலகித் திரும்பினான்.

யக யோவாஷின் மற்றக்கிரியைகளும், அவன் செய்தயாவும், யூதாதேசத்து இராசாக்களின் சரித்திர புத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன.—அவன் பணிவிடைக்காரர் எழுந்து, தூரலோசனைசெய்து, சில்லாவுக்கு இறங்கும்வழியிலுள்ள மில்லோவென்னும் வீட்டில் யோவாஷைக்கொன்றார்கள்.—ஷியியாத்தின் புத்திராகிய யோசாகாரும், ஷோமேரின் புத்திராகிய யோசாபாத்தாமாகிய அவன் பணிவிடைக்காரர் அவனை அடிக்க, அவனிற்றுபோனான்; அவனைத்தாவீது நகரத்தில் அவன் முன்னோருடன் அடக்கம் பண்ணினார்கள்: அவனுக்குப்பின்பு அவன் புத்திராகிய அமத்யோ இராசாவானான்.

ய௩. அதிகாரம்.

க. யோவாகாஸ் தீமையாய் இராசரிக்கஞ் செய்தல்: ஈ. சனங்களுக்கு ஆபத்துநேரிடல், யோவாகாஸ் மரணமடைதல்: டி. அவன் புத்திராகிய யோவாஷ் இராசரிக்கஞ்செய்தல்: ல. இலீஷா வருத்தமாயிருக்கையில் தீர்க்கதரிசனம் சொல்லல்: உய. மரித்த இலீஷாவின் எலும்புகளைச்சுவந்தோட உயிர்ப்பிக்கப்படல்: உஉ. இலீஷாவின் தீர்க்கதரிசனங்கள் சித்திபெறல்.

யூதாதேசத்து இராசாவாகிய அதஸ்யாவின் புத்திரனான யோவாஷ் அரசாண்ட இருபத்துமூன்றாம் வருஷத்தில், யெகோவாவின் புத்திரனாகிய யோவாகாஸ் ஷமாரியாவிலே இஸரவேலருக்கு இராசாவாகி, பதினேழு வருஷம் அரசாண்டான்.—அவன் யெகோவாவின் பார்வைக்குத் தீங்கு செய்து, இஸரவேலைர்ப் பாவஞ்செய்யப்பண்ணின நெபாத்தின் புத்திரனாகிய யெரோபேயாமின் பாவங்களைப்பின்பற்றி நடந்தான்; அவன் அவைகளைவிட்டு நீங்கவில்லை.

அதினால் இஸரவேலருக்கு விரோதமாக யெகோவாவின் கோபம்மூள, அவர்களை அவன் ஆயுள்நான்வரைக்கும், ஜூரிய இராசாவாகிய அசாவேலின் கையிலும், அசாவேலின் புத்திரனாகிய பென்னாத்தையிலும் ஒப்பித்தார்.—யோவாகாஸ் யெகோவாவைப்பிராந்தித்தபொழுது, ஜூரிய இராசா இஸரவேலைர உபத்திரவப்படுத்தினதைப்பார்த்து, யெகோவா அவனுக்குச் செவிசாய்த்துக்கேட்டார்.—யெகோவா இஸரவேலருக்கு இரட்சகன் ஒருவனை அருளினார், அதினால் அவர்கள் ஜூரியருடைய கையினின்றும் நீங்கினார்கள்: இஸரவேல் சந்தியார் முன்போலத்தங்கள் கூடாரங்களில் வாசம்பண்ணினார்கள்.—ஆளுலும் இஸரவேலைரப்பாவஞ்செய்யப்பண்ணின யெரோபேயாமின் வமிசத்தாரின் பாவங்களைவிட்டு நீங்காமல், அவர்கள் அவைகளில் நடந்தார்கள்: ஷமாரியாவில் ஒரு அஷூரிவருட்சம் நின்றது.—ஜூரிய இராசா அவர்களை நாசப்படுத்தி, போரடிக்குநீளப்போலாக்கினான். சனங்களில் ஐம்பதுகுதிரைவீரரும், பத்து ரதங்களும், பதினாயிரம் காலாக்களுமாத் திரம் யோவாஷுக்கு மீதியாயிருக்கவிட்டான்.

யோவாகாசின் மற்றக்கிரியைகளும், அவன் செய்தயாவும், அவன்பராக்கிரமமும், இஸரவேலரின் இராசாக்களுடைய சரித்திர புத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.—யோவாகாஸ்தன் முன்னோருடன் மகா நித்திரையடைந்தான்; அவர்கள் அவனை ஷமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்: அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய யோவாஷ் இராசாவானான்.

யூதாதேசத்தின் இராசாவாகிய யோவாஷ் அரசாண்டமூப்பத்தேழாம் வருஷத்தில், யோவாகாசின் புத்திரனாகிய யோவாஷ், ஷமாரியாவிலே இஸரவேலருக்கு இராசாவாகி, பதினேழு வருஷம் அரசாண்டான்.—அவன் யெகோவாவின் பார்வைக்குத் தீங்கு செய்தான்; இஸரவேலைரப்பாவஞ் செய்யப்பண்ணின நெபாத்தின் புத்திரனாகிய யெரோபேயாமின் எந்தப்பாவங்களையும் விட்டு நீங்காமல், அவைகளில் நடந்தான்.—யோவாஷின் மற்றக்கிரியைகளும், அவன் செய்தயாவும், அவன் யூதாதேசத்து இரா

(யக) உ.நானா.உச.யச. (யௌ) அதி.உஉ.எ. (யக) லேவி.௮.யௌ.யச. லேவி.எ.எ. எண்.யச.க. (யஎ) அதி.அ.யஉ. உ.நானா.உச.உக. (யச) க.இரா.யௌ.யச. (உய) அதி.யச.௮.உ.நானா.உச.உ௮. (உஉ) உ.நானா.உச.உச. உஎ.—(யக.அதி.க.) நியா.உ.யச. அதி.அ.யஉ. (ச) சங்.எ.அ.நச.யாத்.க.எ.அதி.யச.உ. (௮) வச.உ.௮. அதி.யச.உ௮.உஎ (ச) க.இரா.யச.க.க. (எ) ஆமோ.க.க. (க) வச.ய. (ய) அதி.யச.க. (யஉ) அதி.யச.யௌ. அதி.யச.க. உ.நானா.உ௮.யஎ.

சாவாகிய அமத்சீயாவை எதிர்த்த யுத்தம்பண்ணினவல்லமையும், இலரவேலரின் இராசாக்களுடைய சரித்திர புத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.—யோவாஷ் தன் முன்னோருடனே மகா நித்திரையடைந்தான்; அவன் சிங்காசனத்தில் யெரோபேயாம் வீற்றிருந்தான்: யோவாஷ் வடிமாரியாவில் இலரவேலரின் இராசாக்களுடன் அடக்கம் பண்ணப்பட்டான்.

வச இலீஷா மாணத்துக்கேதுவான நோயாயிருந்தான். அப்பொழுது இலரவேலரின் இராசாவாகிய யோவாஷ் அவனிடத்தில் வந்து, அவன் முகத்தின்மேல்விழுந்து அழுது, ஐயோ, என்பிதாவே, என்பிதாவே, இலரவேலரின் ரதமே, அவர்

வடு குதிரை வீரரெயென்றான்.—இலீஷா அவனை நோக்கி, வில்லையும் அம்புகளையும் எடுவென்று சொல்ல, இவன் வில்லையும் அம்புகளையும் எடுத்தான்.—அவன் இலரவேலரின் இராசாவை நோக்கி, உன் கையில் வில்லைப் பிடித்துக்கொள்ளென்று சொல்ல, அவன்கையிலே அதைப் பிடித்துக் கொண்டான்: பின்பு இலீஷாதன்கையை இரா

வள சாவின் கைமேலிட்டான்.—அப்பால் அவன் கிழக்குப் புறத்தில் பலகணியைத் திறவென்று சொல்ல, இவன் அதைத்திறந்துவிட்டான். பின்பு இலீஷா எய்யென்று சொல்ல, இவன் எய்தான். அப்பொழுது அவன் யெ கோவாவுடைய இரட்சிப்பின் அம்பும், ஐரீயரைச் செய்ய்கும் அம்பும், நீ ஐரீயரைச் சங்கரிக்கும்வரைக்கும் அப்பெக்கில் அவர்களை முறிய அடிப்பாயென்றான்.—பின்பு அவன் அம்புகளை எடுவென்று சொல்ல, இவன் எடுத்தான். அவன் இலரவேலரின் இராசாவை நோக்கி, நிலத்தில் அடியென்று சொல்ல, இவன் மூன்றுதரம் அடித்து

வக நின்றான்.—தே தனுடைய தாசன் இவன்மேற்கோபங்கொண்டு, நீ ஐந்தாறுதரம் அடித்தாயாகில் கலமாகும்; அப்பொழுது ஐரீயரைச் சங்கரிக்கும்வரைக்கும் அவர்களை முறிய அடிப்பாய்; இப்பொழுதோ நீ மூன்றுதரம் ஐரீயரைமுறிய அடிப்பாயென்றான்.

உய பின்பு எலீஷா மரித்தான், அவர்கள் அவனை அடக்கம்பண்ணினார்கள். மற்றவருஷ ஆரம்பத்தில் மோவாபியரின் சேனாத்தளநர் தேசத்தில் உக வந்தார்கள்.—அவர்கள் ஒரு மனிதனை அடக்கம் பண்ணுகையில், ஒரு சேனாத்தளநர்க்கண்டு, அந்தமனிதனை இலீஷாவின் பிரேத அறையில் எறிந்துவிட்டார்கள்: அந்த மனுஷன் இறங்கி இலீஷாவின் எலும்புகளின்மேலேபட உயிர்த்தெழுந்து, கால்ஊன்றிக்கொண்டு நின்றான்.

உஉ ஐரீயாவின் இராசாவாகிய அசாவேல் யோவாகாசின் நாங்களெல்லாம் இலரவேலரை உக பத்திரவப்படுத்தினான்.—ஆனாலும் யெ கோவா ஆபிரகாமோடும், ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையின் நிமித்தம், அவர்களை நாசப்படுத்தாமலும், இன்னும் தமது சமுதாயத்தினின்றும் அவர்விடாமலும், அவர்கள் மேற்சிறந்தவைத்து அவர்களைக்கடாட்சித்து, அவர்களுக்கு இரங்கினார்.—ஐரீய இராசாவாகிய உச அசாவேல் மரித்தான்; அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய பென்தைத் இராசாவானான்.—யோஉடுவாகாசின் புத்திரனாகிய யோவாஷ் அசாவேலின் புத்திரனாகிய பென்தைத்துடன் யுத்தஞ்செய்து, தன் பிதாவாகிய யோவாகாசிடத்திலே பிடித்த நகரங்களை, அவனிடத்திலிருந்து திரும்பவும் தன்வசமாக்கினான். யோவாஷ் அவனை மூன்று தரம்முறிய அடித்து, இலரவேலரின் நகரங்களைத்தன் வசமாக்கினான்.

வர்களை நாசப்படுத்தாமலும், இன்னும் தமது சமுதாயத்தினின்றும் அவர்விடாமலும், அவர்கள் மேற்சிறந்தவைத்து அவர்களைக்கடாட்சித்து, அவர்களுக்கு இரங்கினார்.—ஐரீய இராசாவாகிய உச அசாவேல் மரித்தான்; அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய பென்தைத் இராசாவானான்.—யோஉடுவாகாசின் புத்திரனாகிய யோவாஷ் அசாவேலின் புத்திரனாகிய பென்தைத்துடன் யுத்தஞ்செய்து, தன் பிதாவாகிய யோவாகாசிடத்திலே பிடித்த நகரங்களை, அவனிடத்திலிருந்து திரும்பவும் தன்வசமாக்கினான். யோவாஷ் அவனை மூன்று தரம்முறிய அடித்து, இலரவேலரின் நகரங்களைத்தன் வசமாக்கினான்.

யச. அதிகாரம்.

க. அமத்சீயாநன்றாய் அரசாளல்: ஐ. அவன் தன் பிதாவைக்கொலைசெய்தவர்களையும் ஏதோமியரையும் அதமாக்கல்: அ. அவன்யுத்தத்தில் தோல்வியடைதல்: ஐ. யோவாஷ் மரித்தல்: வ. அமத்சீயா அதமாதல்: உக. அசரியா இராசாபிஷேகம் பெறல்: உக. யெரோபேயாம் தீமையாய் அரசாளல்: உஅ. சகரியா இராசாபிஷேகம்பெறல்.

இலரவேலரின் இராசாவாகிய யோவாகாசின் புத்திரனாகிய யோவாஷ் அரசாண்ட இரண்டாம் வருஷத்தில், யூதாதேசத்தின் இராசாவாகிய யோவாஷின் புத்திரனாகிய அமத்சீயா இராசாவானான்.—அவன் அரசாளத்தொடங்கினபொழுது அவனுக்கு இருபத்தைந்துவயது, அவன் யெருஷலேமில் இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான். அவன்மாதாவின் பெர் யெருஷலேமநகரத்தாளாகிய யோவதான்.—அவன் யெ கோவாவின் பார்வைக்கு நலமானதைச்செய்தான், ஆகிலும் தன்பிதாவாகியதாவைப்போலல்ல: அவன் தன்பிதாவாகிய யோவாஷ்செய்த யாவற்றின்படிக்கும்செய்தான்.—உயர்ந்தவந்தானங்கள் அகற்றப்படவில்லை: சனங்கள் பின்னும் உயர்ந்தவந்தானங்களில்பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.

ஆளுகை அவன்கையில் ஸ்திரப்பட்டபொழுது, தன்பிதாவாகிய இராசாவைக் கொலைசெய்த தன் பணிவிடைக்காரரைக் கொன்றான்.—பிள்ளைகளினிமித்தம்பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம், அவனவன்செய்த பாவத்தினிமித்தம் அவனவனே கொலைசெய்யப்பட்டபெண்ணெமென்று, யெ கோவா காட்டினாயிட்டேவடி, மோசேயின்சீயாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருந்த பிரகாரம், அவன் அக்கொலைபாதகர்களுடைய பிள்ளைகளைக்கொல்லாமல் விட்டுவிட்டான்.—அவன், உப்புவெளியில் ஏதோமியரில் பதினாயிரம்பேரைக்கொன்று, யுத்தஞ்செய்து சேலாவைப்பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் வழங்குகிற பிரகாரம் யொத்தீயெவென்று பெயரிட்டான்.

(யச) அதி.உ.யஉ. (யள) க.இரா.உய.உச. (யக) வச.உடு. (உஉ) அதி.அ.யஉ. (உக) அதி.யச.உஎ. யாத்.உஉச, உடு. யாத்.க.உ.யக. (உடு) வச.யஅ.யக.—(யச. அதி. க.) அதி.யக.ய. உ.நாளா.உடு.க. (ச) அதி.யஉ.க. (ஐ) அதி.யஉ.உய. (சு) உபா.உச.யச. எசேசு.யஅ.ச.உய. (எ) உ.நாளா.உடு.யக. உ.சாமு.அ.யக. யோசு.யடு.க.அ.

அ பின்பு அமத்சீயா, யெகூவின்பெளத்திரனும் யோவாகாசின்புத்திரனும் இலரவேலரின் இராசாவுமாகிய யோவாஹுக்குத் தூதரையனுப்பி, நாம் ஒருவரோடொருவர் எதிர்த்துப்பார்ப்போம் வா வென்று சொல்லுவீர்தான்.—அதற்கு இலரவேலரின் இராசாவாகிய யோவாஹு, யூதாதேசத்து இராசாவாகிய அமத்சீயாவுக்காளுப்பி, விபானேனிலுள்ளருருக்குத்தி விபானேனிலுள்ள ஏரஸ்மரத்துக்கு, நீ உன்புத்திரியை என் புத்திரனுக்கு விவாகஞ்செய்து தாவென்று சொல்லியனுப்பிற்று: விபானேனிலுள்ள ஒருகாட்டுமிருகம் அந்தவழியாய்ச்சென்று, அந்த முட்செடியையிதித்தது.—நீ ஏதோமியரைமுறிய அடித்தாய், அதினால் உன்மனம் கருமம் அடைந்து, மேன்மைபாராட்டிக்கொண்டு உன் வீட்டோடேயிரு: நீயும், உன் னேடுகூடிய யூதாசந்தியாரும் விழும்படி, ஏன் கேடு தேடிக்கொள்ளுகிறாயென்று சொல்லி அனுப்பினான்.—அமத்சீயா செலிக்கொடுக்கவில்லை. அதினால் இலரவேலரின் இராசாவாகிய யோவாஹு புறப்பட்டுப்போனான்; அவன் யூதாவைச் சேர்ந்த பேத்திமெஷில் அவனும், யூதாதேசத்து இராசாவாகிய அமத்சீயாவும் ஒருவரோடொருவர் எதிர்த்துப்பார்த்தார்கள்.—யூதாசனங்கள் இலரவேலருக்குத் தோற்றுப்போனார்கள்; அவர்கள் தங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஒடி விட்டார்கள்.—இலரவேலரின் இராசாவாகிய யோவாஹு, அகல்யாவின் பெளத்திரனும், யோவாஹின் புத்திரனும், யூதாதேசத்து இராசாவுமாகிய அமத்சீயாவைப்பேத்திமெஷிலே பிடித்துக்கொண்டு, யெருஷலேமுக்கு வந்து, எப்ராயின்வாசல்தொடக்கிக்கோடிவாசல்வரைக்கும், யெருஷலேமின் மதிலை நானாறுமுழநீளமளவுக்கு இடித்துவிட்டு,—யெகோவாவின் ஆலயத்திலும், அரமனையின் பொக்கிஷங்களிலும் காணப்பட்ட சகல பொன்வெள்ளிகளையும், சகல பாத்திரங்களையும், பிணையாளிகளையும் பிடித்துக்கொண்டு, ஷமாரியாவுக்குத் திரும்பிவிட்டான்.

ஆ யோவாஹுசெய்தமற்றக்கிரியைகளும், அவன் பராக்கிரமமும், யூதாதேசத்திராசாவாகிய அமத்சீயாவுடன் யுத்தஞ்செய்த விதமும், இலரவேலரின் இராசாக்களின் சரித்திரபுத்தகத்தில்லவா எழுதியிருக்கின்றன.—யோவாஹுதன்முன்னோருடன் மகாரித்திரையடைந்து, இலரவேலரின் இராசாக்களுடன் ஷமாரியாவில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப்பின்பு அவன் புத்திரனாகிய யெரோபேயாம் இராசாவானான்.

ஆ இலரவேலரின் இராசாவாகிய யோவாகாசின் புத்திரனான யோவாஹு மரணமடைந்தபின்பு, யூதாதேசத்து இராசாவாகிய யோவாஹின் புத்திரனான அமத்சீயா பதினைந்துவருஷஞ் சீவித்த

ருந்தான்.—அமத்சீயாவின் மற்றக்கிரியைகள் யூயுதாதேசத்து இராசாக்களின் சரித்திர புத்தகத்தில்லவா எழுதியிருக்கின்றன.—பின்பு யெருஷலேமில் அவர்கள் அவனுக்கு விரோதமாய்த் தராலோசனை செய்தபொழுது, அவன்லாஹிக்கு ஒடிப்போனான்; அவர்கள் லாஹிஷில் அவன் பின்னே ஆள்களையனுப்பி, அங்கே அவனைக்கொலைசெய்து,—ருதிரைகளின்மேல் ஏற்றிக்கொண்ட உயிடுவந்தார்கள்: அவன் தாவிதின் ககரத்திலே யெருஷலேமில் தன் முன்னோருடன் அடக்கம்பண்ணப்பட்டான்.

யூதாசனங்கள் அனைவரும், பதினாறு வயதின் உசுள அசரியாவை அழைத்து, அவன் பிதாவாகிய அமத்சீயாவுக்குப்பின் அவனை இராசாவாக ஏற்படுத்தினார்கள்.—இராசா தன் முன்னோருடன் உமகாரித்திரையடைந்தபின்பு, இவன்வலாத்தைக்கட்டி, திரும்பவும் யூதாவின்வசமாக்கிக்கொண்டான்.

யூதாதேசத்து இராசாவாகிய யோவாஹின் புத்திரனான அமத்சீயா அரசாண்ட பதினைந்தாம் வருஷத்தில், இலரவேலரின் இராசாவாகிய யோவாஹின் புத்திரனான யெரோபேயாம் ஷமாரியாவில் இராசாவாகி, நாம் பத்தொருவருடும் அரசாண்டான்.—அவன் யெகோவாவின் பார் உசுவைக்குத்திக்குசெய்தான்: இலரவேலரைப் பாவஞ்செய்யப்பண்ணின நெபாத்தின்புத்திரனாகிய யெரோபேயாமுடைய பாவங்கள் ஒன்றையும் விட்டுவிடவில்லை.—இலரவேலரின் தேவனாகிய உருயெகோவா, காத்தேபொலிருந்த அமித்தாய்தீர்க்கதரிசியின் புத்திரனாகிய யோனாவென்னும் தமது தாசனைக்கொண்டு சொல்லிய வாக்கின்படி, அவன் அமாத்தின் எல்லைமுதல்சமபூமியின்சமுத்திரமட்டுமுள்ள இலரவேலரின் எல்லையைத்திரும்பவும் வசப்படுத்திக்கொண்டான்.—இலரவேலர்பட்ட உபத்திரவம் மிகவுங்கொடிதென்றும், அடைபட்டவனும், விடுபட்டவனும், இலரவேலருக்குத்துணை செய்கிறவனும் இல்லை யென்றும் கண்டார்.—இலரவேலரின் நாமம் வானத்தின் சீழிராதபடி நீக்கிவிடுவேனென்று யெகோவா சொல்லாமல், யோவாஹின் புத்திரனாகிய யெரோபேயாம்கையினால் அவர்களை இரட்சித்தார்.

யெரோபேயாயின் மற்றக்கிரியைகளும், அவன் செய்தயாவும், அவன் பராக்கிரமமும், அவன் யுத்தஞ்செய்தவிதமும், இலரவேலருக்காக யூதாவைச் சேர்ந்த தமஸ்குவையும் அமாத்தையும் மீட்டுக்கொண்டதும், இலரவேலரின் இராசாக்களின் சரித்திர புத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன.—யெரோபேயாம் இலரவேலரின் இராசாக்களாகிய தன்முன்னோருடன் மகா

(அ)உ.நாளா.உரு.யெ.யு.அ. (க)நியா.க.அ. க.இரா.ச.கூ. (ய)உபா.அ.யச. உ.நாளா.கூ.உரு.எசேசு.உஅ.உரு.யெ. அபகூ.உச. (யச)யோச.யகூ.க.அ. (யகூ)நிகி.அ.யசு. எரே.கூ.க.அ.சக.யச.ய. (யச)க.இரா.எ.ருக. (யரு)அதி.யகூ.யெ. (யஎ)உ.நாளா.உரு.உரு. (யகூ)உ.நாளா.உரு.உஎ. யோசு.ய.கூ. (உக)அதி.யரு.யகூ. உ.நாளா.உசு.க. (உஉ)அதி.யசு. க. உ.நாளா.உசு.உ. (உரு)என்.யகூ.உக. உபா.கூ.யெ. யோனா.க.க. மத்.யெ.கூ.சய.யோசு.யகூ.யகூ. (உசு)அதி.யகூ. ச. உபா.கூ.உகூ. (உஎ) அதி.யகூ. (உஅ) உ.சாமு.அ.சு. க.இரா.யச.உச. உ.நாளா.அ.கூ. (உகூ) அதி.யரு.யு.

நித்திரையடைந்தான்; அவனுக்குப் பின்பு அவன் புத்திரனாகிய சகரியா இராசாவானான்.

யெரு. அதிகாரம்.

க. அசரியாநன்றாய் இராசரிக்கஞ்செய்தல்: டி. அவன் குஷ்டரோகியாயிருந்ததினால் அவன் புத்திரன் நியாயம் விசாரித்தல்: அ. சகரியா தீமையாய் இராசரிக்கஞ்செய்து அதமாதல்: யெ. உஷ்லும் இராசரிக்கஞ்செய்து அதமாதல்: யெ. மெனாகேமின் சரித்திரம் விவரித்தல்: உக. அவன் புத்திரனாகிய பெக்காகியோ இராசாபிஷேகம் பெறல்: உக. பெக்காகியோ அதமாதல்: உஎ. பெக்கா அபிஷேகம் பெறல்: அவன் அதமாதல்: கூஉ. யோதாமியின் சரித்திரம் விவரித்தல்: கூசு. ஆகால் அவனுக்குப்பின் அரசனாதல்.

இஸரவேலரின் இராசாவாகிய யெரோபேயாம் அரசாண்ட இருபத்தேழாம் வருஷத்தில், யூதாதேசத்து இராசாவாகிய அமத்தீயாவின் புத்திரனான

உ. அசரியா இராசாவானான்.—அவன் அரசானத்தொடங்கினபொழுது அவனுக்குப் பதினாறுவயது, அவன் யெருஷலேமில் ஐம்பத்திரண்டுவருஷம் அரசாண்டான். அவன்மாதாவின் பெர் யெருஷலேம் நகரத்தானாகிய எக்கோவியான்.—அவன் தன் பிதாவாகிய அமத்தீயா செய்தயாவற்றின்படிக்கும், யெகோவாவின் பார்வைக்கு நலமானதைச் செய்தான்.—ஆகிலும் உயர்ந்தஸ்தானவர்கள் அகற்றப்படவில்லை: பின்னுஞ்சனவர்கள் உயர்ந்தஸ்தானவர்களிற்பலியிட்டிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.

டி. யெகோவா, இராசாவைத்தண்டித்ததினால், அவன் மரணபரியந்தம் குஷ்டரோகியாய், தனித்து ஒருவீட்டிலே வசித்தான். இராசாவின் புத்திரனாகிய யோதாம் குடும்பத்துக்கு அதிகாரியாகி, தேசத்துச்சனங்களை நியாயம் விசாரித்து வந்தான்.—அசரியாவின் மற்றக்கிரியைகளும், அவன் செய்தயாவும், யூதாதேசத்து இராசாக்களின் சரித்திரபுத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன.—அசரியா தன் முன்னோருடன் மகாநித்திரையடைந்தான்; அவனைத்தால்தின் நகரத்தில் அவன் முன்னோருடன் அடக்கம் பண்ணினார்கள்: அவனுக்குப்பின்பு அவன் புத்திரனாகிய யோதாம் இராசாவானான்.

எ. யூதாவின் இராசாவாகிய அசரியா அரசாண்ட முப்பத்தெட்டாம் வருஷத்தில், யெரோபேயாவின் புத்திரனாகிய சகரியா, இஸரவேலரை ஷமாரியாவில் ஆழமான அரசாண்டான்.—அவன் தன் முன்னோர் செய்த பிரகாரம் யெகோவாவின் பார்வைக்குத் தீங்கு செய்தான்: இஸரவேலரைப் பாவஞ்செய்யப்பண்ணின நெபாத்தின் புத்திரனாகிய யெரோபேயாவின் பாவங்களை அவன் விட்டு நீங்கவில்லை.—யாபேஷின் புத்திரனாகிய ஷல்லும் அவனுக்குவிரோதமாய்த் துராலோசனை செய்து, சனங்களுக்கு முன் அவனை அடித்துக்கொண்டு, அவனுக்குப்பின் அரசாண்டான்.—சகரியாவின் மற்றக்கிரியைகள், இஸரவேலரின் சரித்திரபுத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன.—யெகோவா யெகூவை நோக்கி, உன் சந்ததியார் காலாந்தலை முறை வரைக்கும் இஸரவேலரின் சிக்காசனத்தில் வீற்றிருப்பார்களென்று சொல்லியிருந்தார். அந்தவாக்கின்படியேயாயிற்று.

யாபேஷின் புத்திரனாகிய ஷல்லும், யூதாதேசத்து இராசாவாகிய ஷசியா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்தில் இராசாவாகி, ஷமாரியாவில் ஒரு முழுமாதம் அரசாண்டான்.—காதியின் புத்திரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து புறப்பட்டு ஷமாரியாவக்குவந்து, ஷமாரியாவில் யாபேஷின் புத்திரனாகிய ஷல்லுமை அடித்துக்கொண்டு, அவனுக்குப்பின் அரசாண்டான்.—ஷல்லுமின் மற்றக்கிரியைகளும், அவன் செய்த மற்ற துராலோசனையும், இஸரவேலரின் இராசாக்களுடைய சரித்திர புத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன.

மெனாகேம், திப்சாவையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதிலெல்லையையும், அடித்தான்: அவர்கள் அவனுக்கு வாசிலத்திறவாதபடியினாலே அவன் அவர்களைவதைத்து, அதிலுள்ள சகல கற்பவதிகள் வயிற்றையும்கீறினான்.—யூதாதேசத்து இராசாவாகிய அசரியா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்தில், காதியின் புத்திரனாகிய மெனாகேம் இஸரவேலருக்கு இராசாவாகி, ஷமாரியாவிலே பத்துவருஷம் அரசாண்டான்.—அவன் யெகோவாவின் பார்வைக்குத்தீங்கு செய்தான்: இஸரவேலரைப் பாவஞ்செய்யப்பண்ணின நெபாத்தின் புத்திரனாகிய யெரோபேயாவின் பாவங்களைத் தன்னையுன்பரியந்தம் விட்டுவிடவில்லை.—அடூரியாவின் இராசாவாகிய பூல், தேசத்தில் வந்தான்: மெனாகேம் பூலின்கைத்துணையினாலே தன் கையில் ஆளுகை நிலைப்பெடும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் கிக்கேர்வெள்ளிகொடுத்தான்.—மெனாகேம் அடூரியாவின் இராசாவுக்குக்கொடுக்கும்படி, இஸரவேலரில் சமஸ்த ஐசுவரியவான்களுக்குள்ளும், ஒவ்வொருவரிடத்திலும் ஐம்பது ஐம்பது ஷேக்கல்வெள்ளிவீதமாகவலாற்காரமாய்வாங்கினான். அடூரியாவின் இராசா தேசத்திலே நிலைமால் திரும்பிவிட்டான்.

மெனாகேமின் மற்றக்கிரியைகளும், அவன் செய்தயாவும், இஸரவேலரின் இராசாக்களுடைய சரித்திர புத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன.—மெனாகேம் தன் முன்னோருடன் மகாநித்திரையடைந்தான்; அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய பெக்காகியோ இராசாவானான்.

யூதாதேசத்து இராசாவாகிய அசரியா அரசாண்ட ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் புத்திரனாகிய பெக்காகியோ ஷமாரியாவில் இஸரவேலரின் சரித்திரபுத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன.

(யெரு. அதி. க.) அதி. யெ. உக. உ. நாளா. உக. க. கூ. ச. வச. யெ. கூ. யெ. (ச) வச. கூ. டி. அதி. யெ. உக. (டி) உ. நாளா. உக. யெ. உக. லேலி. யெ. கூ. ச. (எ) உ. நாளா. உக. உக. (ஐ) ஆமோ. எ. கூ. (யெ) அதி. யெ. கூ. (யெ) ம. த. க. அ. கூ. (யெ) க. இரா. யெ. யெ. (யெ) க. இரா. ச. உச. அதி. அ. யெ. (யெ) க. நாளா. டி. உக. ஏசா. கூ. க. ஓசி. அ. கூ. அதி. யெ. டி.

லருக்கு இராசாவாகி, இரண்டுவருடும் அரசு சாண்டான்;—யெ கோவாவின் பார்வைக்குத் தீங்குசெய்தான்; இலரவேலரைப் பாவஞ்செய்யப்பண்ணின டெபாத்தின் புத்திரனாகிய யெரோபேயாமின் பாவங்களை அவன் விட்டு உடு விடவில்லை.—ரெமலீயாவின் புத்திரனாகிய பெக்காவென்னும் அவன்சேனாபதி அவனுக்குவிரோதமாகத் துராலோசனைசெய்து, ஷமாரியாவில் அரமனையின் அந்தரங்கஸ்தானத்தில் அவனை அரகோப்போடும், அர்யேயோடும், கிவியாத்தியர் ஐம்பதுபேரோடும், அடித்துக்கொன்றுபோட்டு, உக அவனுக்குப்பின் அரசாண்டான்.—பெக்காவியின் மற்றக்கிரியைகளும், அவன்செய்த யாவும், இலரவேலரின் இராசாக்களுடைய சரித்திரபுத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.

உஎ யூதாதேசத்தின் இராசாவாகிய அசரியா அரசாண்ட ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலீயாவின் புத்திரனாகிய பெக்கா ஷமாரியாவில் இலரவேலருக்கு இராசாவாகி, இருபதுவருடும் உஅ அரசாண்டான்.—அவன் யெ கோவாவின் பார்வைக்குத் தீங்குசெய்தான்: இலரவேலரைப் பாவஞ்செய்யப்பண்ணின டெபாத்தின் புத்திரனாகிய யெரோபேயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை.—இலரவேலரின் இராசாவாகிய பெக்காவின் காலத்தில், அஹீரிய இராசாவாகிய திக்லாத் பிலேசர்வந்து, ஈயோனையும், ஆபேல் பேத்மாகாவையும், யனோவாவையும், கேதேஷையும், ஆத்சோரையும், கிவியாத்தையும், கலிலேயாவென்னும் ஸ்தாலிதேசமுழுவதையும் பிடித்து, அங்குள்ளவர்களைச் சிறையாக அஹீரியாவுக்குக் கூடி கொண்டுபோனான்.—ஏலாவின் புத்திரனாகிய ஓஷியா, ரெமலீயாவின் புத்திரனாகிய பெக்காவுக்கு விரோதமாகத் துராலோசனைபண்ணி, அவனையடித்துக்கொன்று, ஊசியாவின் புத்திரனாகிய யோதாம் அரசாண்ட இருபதாம் வருஷத்தில் அவகூ னுக்குப்பின் இராசாவானான்.—பெக்காவின் மற்றக்கிரியைகளும், அவன்செய்த யாவும், இலரவேலருடைய இராசாக்களின் சரித்திரபுத்தகத்தில் எழுதியிருக்கின்றன.

கஉ இலரவேலரின் இராசாவாகிய ரெமலீயாவின் புத்திரனான பெக்கா அரசாண்ட இரண்டாம் வருஷத்தில், யூதாதேசத்து இராசாவாகிய ஊசியாவின் புத்திரனான யோதாம் இராசாவானான்.—அவன் அரசாணத்தொடங்கினபொழுது, அவனுக்கு இருபத்தைந்துவயது, அவன் யெருஷலேமில் பதினாறுவருடும் அரசாண்டான். சாதோக்கின் புத்திரியாகிய அவன்மாதாவின் பெயர் எரூசான்.—கச அவன் யெ கோவாவின் பார்வைக்கு ஸலமானதைச் செய்தான்: அவன், தன் பிதாவாகிய ஊசியாசெய்த யாவற்றின்படிக்கும் செய்தான்.

கடு ஆனாலும் உயர்ந்தஸ்தானங்கள் அகற்றப்பட

வில்லை: சனங்கள் பின்னும் உயர்ந்த ஸ்தானங்களில் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள். அவன் யெ கோவாவின் ஆலயத்திற்கு உயர்ந்த வாசலை உண்டாக்கினான்.

யோதாமின்றற்க்கிரியைகளும், அவன்செய்த கூதயாவும், யூதாதேசத்து இராசாக்களின் சரித்திரபுத்தகத்தில் அல்லவா எழுதியிருக்கின்றன.—அக்காலத்திலே யெ கோவா யூதாதேசத்துக்கு விரோதமாய் ஹீரிய இராசாவாகிய ரேத்தீனையும், ரெமலீயாவின் புத்திரனாகிய பெக்காவையும் அனுப்பத்தொடங்கினான்.—யோதாம் தன்முன் கூஅனோருடன் மகாந்திரையடைந்து, தன்பிதாவாகிய தாவீதின் நகரத்திலே தன் முன்னோருடன் அடக்கம்பண்ணப்பட்டான்: அவனுக்குப்பின் பு அவன் புத்திரனாகிய ஆகால் இராசாவானான்.

யகா. அதிகாரம்.

க. ஆகால்தீமையாய் இராசரிக்கஞ்செய்தல்: ஓ. அவன் அடைக்கப்பட்டுவிடுதலைபெறல்: டி. புதுவேதிகையைச் செய்தல்: யஎ. ஆலயத்திலுள்ள பொருளைக்கொண்டையிடல்: யக. இல்கியா அவனுக்குப்பின் அரசனாதல்.

ரெமலீயாவின் புத்திரனாகிய பெக்கா அரசாண்ட பதினேழாம் வருஷத்தில், யூதாதேசத்து இராசாவாகிய யோதாமின் புத்திரனான ஆகால், இராசாவானான்.—ஆகால் அரசாணத்தொடங்கினபொழுது, அவனுக்கு இருபதுவயது, அவன் யெருஷலேமில் பதினாறுவருடும் அரசாண்டான்; அவன்பிதாவாகிய தாவீதைப்போலத்தன் தேவனாகிய யெ கோவாவின் பார்வைக்கு ஸலமானதைச் செய்யாமல்,—இலரவேலரின் இராசாக்களின் வழியிலே நடந்து, இலரவேல் சந்ததியார் முன்னின்றும் யெ கோவா அகற்றிவிட்ட அந்நியதேசத்தாருடைய அருவருப்புகளின்படி, தன் புத்திரனை அக்கினியில் பிரவேசிக்கப்பண்ணினான்.—அவன் உயர்ந்தஸ்தானங்கள் கிளியும், மல்களிலும், பசுமையான ஒவ்வொரு விருட்சத்தின் கீழும் பலியிட்டு, தூபங்காட்டிவந்தான்.

ஹீரியாவின் இராசாவாகிய ரேத்தீனும், இலரவேலரின் இராசாவாகிய ரெமலீயாவின் புத்திரனான பெக்காவும், யுத்தம்பண்ணும்படி யெருஷலேமுக்குப்புறப்பட்டுவந்து, ஆகாசை முற்றிக்கைசெய்தார்கள்: ஆயினும் அவனைமேற்கொள்ளவில்லை.—அக்காலத்திலே ஹீரிய இராசாவாகிய ரேத்தீன், திரும்பவும் ஏலாத்தை ஹீரியருக்கு ஆதினமாக்கிக்கொண்டு, யூதரை ஏலாத்தினின்றும் துரத்திவிட்டான்: ஹீரியர் ஏலாத்துக்குப்போய் இந்நான்வரைக்கும் வாசம்பண்ணுகிறார்கள்.—பின்பு ஆகால் அஹீரிய இராசாவாகிய திக்லாத் பிலேசரிடத்தில் தூதரையனுப்பி, நான் உம்முடைய தாசன், உம்முடைய குமாரன்: எனக்கு விரோதமாய் எழுந்திருக்கிற ஹீரிய இராசாவின்

(உஎ) ஏசா.எ.க. (உக) க.நானா.டு.உக. ஏசா.க.க. க.இரா.யி.உ.யி. (கூ) அதி.யி.எ.க. ஒசி.யி.கூ.எ.யி. (கஉ) உ.நானா.உ.எ.க. (கச) வச.க. (கடு) உ.நானா.உ.எ.க. (கஎ) அதி.யி.க. ஏசா.எ.க. வச.உ.எ.—(யக. அதி. க.) உ.நானா.உ.அ. (க) லேவி.யி.அ.உ.க. உ.நானா.உ.அ.க. ச.நா.கூ.கூ.கூ. உபா.யி.உ.க. (ச) உபா.யி.உ.உ. க.இரா. யி.உ.க. (டு) ஏசா.எ.க.ச. (க) அதி.யி.உ.உ. (எ) அதி.யி.டு.உ.க. க.நானா.டு.உ.க. உ.நானா.உ.அ.உ.யி.

கைக்கும், இரவேலரின் இராசாவின் கைக்கும், என்னைத்தப்புவிற்கும் படிவாருமென்று சொல்லு வுத்தான்.—ஆகாஸ் யெ கோவாவின் ஆலயத் திலும், அரமனையின் பொக்கிஷங்களிலும் காணப்பட்ட பொன்வெள்ளிகளை எடுத்து, அடூரிய இராசாவுக்கு வெகுமானமாக அனுப்பினான்.—அடூரிய இராசா அவனுக்குச் செலிக்கொடுத்தான்: பின்பு அடூரிய இராசா தமஸ்குவக்கு விரோதமாகப் புறப்பட்டிப்போய், அதைப்பிடித்து, அதிலுள்ள சனங்களைச் சிறையாகக் கீருக்குக்கொண்டிப்போய், ரேத்சீனைக்கொலைசெய்தான்.

ய ஆகாஸ் இராசா, அடூரிய இராசாவாகிய திக்லாத்திலேசரைச்சந்திக்கும்படி தமஸ்குவக்குப் போனான்: ஆகாஸ் இராசா தமஸ்குவிலிருந்து ஒரு வேதிகையைக்கண்டு, அந்தவேதிகையின் சாயலுக்கும் அதிலுள்ள எல்லாச்செய்கைக்குமேற்குமாதிரி எழுதி, ஆசாரியனாகிய ஊரியாவுக்கனுப்பினான்.—ஆகாஸ் இராசா தமஸ்குவிலிருந்து அனுப்பின எல்லாவற்றின்படிக்கும், ஊரியா ஒரு வேதிகையையுண்டாக்கினான்: ஆகாஸ் இராசா தமஸ்குவிலிருந்து வருகிறதற்குமுன் ஆசாரியனாகிய ஊரியா அதை உண்டாக்கினான்.—இராசா தமஸ்குவிலினின்றவந்தபொழுது அந்த வேதிகையைக்கண்டு, அதைச்சமீபித்து, அதின்மேல் பவியிட்டான்.—அவன் அந்த வேதிகையின்மேல் தன் தகனபலியையும் போசனபலியையும் தகித்து, பாணபலியை ஊற்றி, தன்ஸ்தோத்திரபலிகளின் இரத்தத்தைத் தெளித்தான்.—பின்பு அவன் யெ கோவாவின் சந்நிதிக்குமுன்பாக யெ கோவாவின் ஆலயத்துக்கும் வேதிகைக்கும் இடையிலிருந்து பித்தளை வேதிகையை எடுத்துக்கொண்டுவந்து, இந்தவேதிகைக்கு வடபுறத்தில் வைத்துள்ளான்.—ஆகாஸ் இராசா ஆசாரியனாகிய ஊரியாவைநோக்கி, பெரியவேதிகையின்மேல் காலைத் தகனபலியையும், மாலிப் போசனபலியையும், இராசாவின் தகனபலியையும், அவன் போசனபலியையும், தேசத்தின்சகல சனங்களுடைய தகனபலியோடும் அவர்கள் போசனபலியோடும், அவர்கள் பாணபலியோடும் தகித்து, தகனபலியின் எல்லா இரத்தத்தையும், மற்றப்பலியின் எல்லா இரத்தத்தையுந் தெளிப்பாய்: நான் கேட்டறிவதற்குப் பித்தளை வேதிகை என்னியித்தம் வைக்கவேண்டுமென்று கட்டினாயித்தான்.—ஆகாஸ் இராசாக்கட்டினாயிட்டதெல்லாவற்றின்படிக்கும் ஆசாரியனாகிய ஊரியாசெய்தான்.

யெ பின்பு ஆகாஸ் இராசா, பீடங்களின் இடைவெளிகளிலுள்ள அணிகளைவெட்டிப்போட்டு, அவையினின்றும் ஸநாணபாத்திரங்களை அகற்றி, அதின்கீழிருந்த பித்தளை எருதுகளினின்று சமுத்திரத்தை எடுத்துவிட்டுத் தளவரிசைக் கல்லின் மேல் வைத்தான்.—ஆய்வுகாளுக்காக அவர்கள் ஆ

லயத்திலே கட்டியிருந்த மேற்கட்டியையும், வெளியேயிருந்த இராசாவின் பிரவேசவாசலையும், அடூரிய இராசாவின் மித்தம் யெ கோவாவின் ஆலயத்தினின்றும் அகற்றிவிட்டான்.

ஆகாஸ் செய்தமற்றக்கிரமையகன் யூதாதேசத்து யெ இராசாக்களின் சரித்திர புத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.—ஆகாஸ் தன் பிதாக்களுடன் உயமகாந்திரையடைந்து, தாவிதின் நகரத்தில் தன்முன்னோருடன் அடக்கம்பண்ணப்பட்டான்: அவனுக்குப்பின்பு அவன் புத்திரனாகிய இஸ்கியா இராசாவானான்.

யெ. அதிகாரம்.

க. ஒஷியா தீமையாய் இராசரிக்கஞ்செய்தல்: க. அவன் தண்டிக்கப்படல்: டி. இரவேலர் பாவஞ்செய்து சிறைபிடிக்கப்படல்: உச. அவர்கள் நகரங்களில் அந்நியசனங்கள் வற்படுத்தப்படல்.

யூதாதேசத்திராசாவாகிய ஆகாஸ் அரசாண்ட பன்னிரண்டாம் வருஷத்தில், எலாவின் புத்திரனாகிய ஒஷியா ஷமாரியாவில் இரவேலருக்கு இராசாவாகி, ஒன்பது வருஷம் அரசாண்டான்.—அவன் யெ கோவாவின் பார்வைக்குத்தீங்கு செய்தான், ஆயினும் தனக்குமுன்னிருந்த இரவேலரின் இராசாக்களைப்போலல்ல.

அடூரிய இராசாவாகிய ஷல்மனேசர் அவனுக்கு விரோதமாகப் புறப்பட்டுவந்தபொழுது, ஒஷியா அவனுக்குப் பணிவிடைக்காரனாகித்திறைக்கொடுத்தான்.—அடூரிய இராசா, ஒஷியாசெய்து கிற துரோகத்தைக்கண்டான்: இவன் தான்முன்னேவருஷந்தோறுஞ்செய்து வந்த பிரகாரம் அடூரிய இராசாவுக்குத்திறைக்கொண்டவராமல், எளித்து இராசாவாகிய சோ விடத்தில் தூதரையனுப்பியிருந்தான்: ஆதலால் அடூரிய இராசா அவனைக் கட்டிச் சிறைச்சாலையில் அடைத்தான்.

அடூரிய இராசாதேசமெங்குஞ்சென்று ஷமாரியாவைச்சேர்ந்து, மூன்று வருஷமாக அதைமுற்றிக்கேசெய்தான்.

ஒஷியா அரசாண்ட ஒன்பதாம் வருஷத்தில், அடூரிய இராசா ஷமாரியாவைப்பிடித்து, இரவேலரை அடூரிய தேசத்துக்குக்கொண்டிப்போய், அவர்களைக் கோஷான் ஆற்றங்கரையிலுள்ள அலாவிலும், ஆபோரியலும், மேதியரிந் நகரங்களிலும், வசிக்கும்படி செய்தான்.—இரவேலர் சந்தியார் தங்களை எளித்து இராசாவாகிய யாவோனையைக் குவிலக்கி, எளித்து தேசத்தினின்றும் புறப்படச் செய்தத்தங்கள் தேவனாகிய யெ கோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப்பயந்து,—யெ கோவா இரவேலர் சந்தியார் முன்னின்றும் அகற்றிவிட்ட அந்நிய தேசத்தாருடைய விதிகளின்படிக்கும், இரவேலரின் இராசாக்கள் கற்பித்தவிதிகளின்படிக்க

(அ) அதி. ௨௨. ௨௩. (க) ஆமோ. ௧. ௩. (௨௨) உ. நானா. ௨௬. ௨௭. ௨௮. (௨௩) உ. நானா. ௨௭. ௨௮. (௨௪) உ. நானா. ௨௮. ௨௯. (௨௫) யாத். ௨௧. ௧௧. ௧௨. ௧௩. (௨௬) உ. நானா. ௨௮. ௨௯. (௨௭) அதி. ௧. அதி. ௨. ௧௫. ௧௬. (௧) அதி. ௨. ௧. ௨. சாமு. ௨. ௨. (௩) அதி. ௨. ௧. (௪) அதி. ௨. ௨. ௨. ஒசி. ௨. ௧. ௨. ௩. ௪. ௫. ௬. ௭. ௮. ௯. ௧௦. ௧௧. ௧௨. ௧௩. ௧௪. ௧௫. ௧௬. ௧௭. ௧௮. ௧௯. ௨௦. ௨௧. ௨௨. ௨௩. ௨௪. ௨௫. ௨௬. ௨௭. ௨௮. ௨௯. ௩௦. ௩௧. ௩௨. ௩௩. ௩௪. ௩௫. ௩௬. ௩௭. ௩௮. ௩௯. ௪௦. ௪௧. ௪௨. ௪௩. ௪௪. ௪௫. ௪௬. ௪௭. ௪௮. ௪௯. ௫௦. ௫௧. ௫௨. ௫௩. ௫௪. ௫௫. ௫௬. ௫௭. ௫௮. ௫௯. ௬௦. ௬௧. ௬௨. ௬௩. ௬௪. ௬௫. ௬௬. ௬௭. ௬௮. ௬௯. ௭௦. ௭௧. ௭௨. ௭௩. ௭௪. ௭௫. ௭௬. ௭௭. ௭௮. ௭௯. ௮௦. ௮௧. ௮௨. ௮௩. ௮௪. ௮௫. ௮௬. ௮௭. ௮௮. ௮௯. ௯௦. ௯௧. ௯௨. ௯௩. ௯௪. ௯௫. ௯௬. ௯௭. ௯௮. ௯௯. ௧௦௦.

க கும் நடந்துவந்தார்கள்.—இலரவேல்சந்ததியார் செய்யத்தகாதவைகளை இரகசியமாய்த் தங்கள் தேவனாகிய யெகோவாவுக்குவிரோதமாகச் செய்து, காவலாளர் வீடுதொடங்கி அரணுள்ள நகரம்மட்டும், தங்கள்சகல நகரங்களிலும் உயர்ந்தல்தானங்களைஉண்டாக்கி,—ஒவ்வொருஉயர்ந்த மலையின்மேலும், ஒவ்வொரு பசுமையானவிரூட்சத்தின் கீழும், விக்கிரகங்களையும் அஷ்டரிசு மரங்களையும் நாட்டி,—தங்களுக்கு முன்னின்றும் யெகோவா அகற்றிவிட்ட புறத்தேசத்தார் செய்தபிரகாரம் சகல உயர்ந்த ஸ்தானங்களிலும் தூபங் காட்டி, யெகோவாவுக்குக் கோபமுண்டாக, தூர்க்கிரகியைகளைச் செய்துவந்தார் உஉகன்.—இந்தக்காரியஞ் செய்யப்படாதென்று யெகோவா தங்களுக்குச் சொல்லியிருந்தும், அவர்கள் விக்கிரகங்களைச் சேவித்துவந்தார்கள்.—

௨௧ யெகோவா, நீங்கள் உங்கள் பாவவழியை விட்டு, நான் உங்கள் முன்னோருக்குக் கட்டினையிட்டதும், என் தாசராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமாகிய சகல நியாயப்பிரமாணத்தின்படிக்கும், என் கட்டளைகளையும். என் விதிகளையும் கைக்கொள்ளுங்கொன்றுசொல்லி, சகல தீர்க்கதரிசிகளையும், சகல தரிசிகளையுங்கொண்டு இலரவேலருக்கும், யூதாசனங்களுக்கும் விரோத ஸபாமாகச்சாட்சியிட்டாலும்.—அவர்கள் அதற்குச் செவிகொடாமல், தங்களுடைய தேவனாகிய யெகோவாவை விசுவாசியாத தங்கள் முன்னோரின் கழுத்தைப்போலத்தங்கள் கழுத்தையும் வணங்கிவருகாக்கழுத்தாக்கினார்கள்.—அன்றியும் அவர்கள் அவருடைய விதிகளையும், தங்கள் முன்னோருடன் அவர்செய்த உடன்படிக்கையையும், தங்களுக்கு விரோதமாய் அவரிட சாட்சிகளை யுந்தள்ளி, வீணைதைப்பின்பற்றி வீணைவர்களை, தங்களைச் சூழ்ந்திருந்த அந்நியதேசத்தாரைப்போலச் செய்யப்படாதென்று யெகோவா தங்களுக்குக்கட்டளையிட்டிருந்தும், அவர்களைப் பின்பற்றினார்கள்.—அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவின் சகலகட்டளைகளையுமீறி, இரண்டுகன்றுகளாகியவார்ப்பாணவிக்கிரகங்களையுண்டாக்கி, ஒரு அஷ்டரிமரத்தை நாட்டி, வானத்தில் உள்ள சகலசேனைகளுக்கும் பூசை செய்து, பாகாலைச் சேவித்துவந்தார்கள்.—அவர்கள் தங்கள் புத்திரரையும் புத்திரிகளையும் அக்கினியிலே பிரவேசிக்கப்பண்ணி, நிமித்தம்பார்த்து, மாயாவித்தைசெய்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவருடையபார்வைக்குத் தீய குசெய்யத்தங்களை விற்கார்கள்.—அதினால் யெகோவா இலரவேலர்மேல் மிகவுங் கோபம்

கொண்டு, தமது சமுதத்தினின்றும் அவர்களை அகற்றிவிட்டார்: யூதாசனத்திரத்தாரேயன்றி, மற்றொருவரும் மீந்திருக்கவில்லை.—யூதாசனங்களுந்தங்கள் தேவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக்கைக்கொள்ளாமல், இலரவேலர் கற்பித்த விதிகளின்படி: நடந்துவந்தார்கள்.—ஆத உயலால் யெகோவா இலரவேல்சந்ததியார்சமஸ்தரையுத் தள்ளிவிட்டு, அவர்களைக் கிவெசப்படுத்தி, அவர்களைத்தமதுசமுதத்தினின்றும் அகற்றிவிடும்வரைக்கும், கொள்ளையாடுகிறவர்களை யில் ஒப்பித்தார்.—அவர்இலரவேலரைத்தால்தின் உகவமிசத்தினின்றும் வேறுபடுத்தினபொழுது, அவர்கள் நெபாத்தின் புத்திரனாகிய யெரோபேயாம இராசாவாக ஏற்படுத்தினார்கள்.—யெரோபேயாம்இலரவேலரையெகோவாவைப்பின்பற்றாமல் மறித்து, அவர்களை பெரிய பாவத்தில் உட்படுத்தினான்.—யெகோவா தீர்க்கதரிசிக உஉளாகிய தமது சகலதாசர்களையுங்கொண்டுசொல்லியிருந்த பிரகாரம், தாம் இலரவேலரைத்தமது சமுதத்தினின்றும் அகற்றிவிடும்வரைக்கும் இலரவேல்சந்ததியார் யெரோபேயாம்செய்த சகல பாவங்களையும் விட்டுவிடலாமல் அவைகளில் நடந்துவந்தார்கள்.—இலரவேலர் தங்களுடையதேசத்தினின்றும் அஹூரியாதேசத்துக்குக் கொண்டிப்போகப்பட்டு, இந்நாளவரைக்கும் இருக்கிறார்கள்.

பின்பு அஹூரிய இராசா பாபேல் நகரத்தாரி உஉளும், கூதாவிலும், அவ்வாவிலும், அமாத்திலும், செப்பார்வாயிமலுமிருந்து சனங்களைக்கொண்டுவந்து, இலரவேல்சந்ததியாருக்குப் பிரதியாக ஷமாரியா நகரங்களில் இருக்கச்செய்தான்: இவர்கள் ஷமாரியாவைச் சதந்தரித்துக்கொண்டு அதின் பட்டணங்களிலே வாசம்பண்ணினார்கள்.—அவர்கள் அங்கேவாசம்பண்ணத் தொடங்கினகாலத்தில், யெகோவாவுக்குப்பயப்படவில்லை: ஆதலால் யெகோவா சிங்கள்களை அவர்களுக்குள்ளே அனுப்ப, அவைகள் அவர்களின்சிலரைக்கொன்றன.—அதினால் அவர்கள் உஉஅஹூரிய இராசாவைநோக்கி, நீர்புறப்படுத்திக்கொண்டுவந்து, ஷமாரியாவின் பட்டணங்களில் இருக்கச்செய்தசாகியார், அத்தேசத்தின் தேவனை வழிப்பட அறியார்கள்: அதினால் அந்தத்தேவன் அவர்களுக்குள்ளே சிங்கள்களையனுப்ப, அவர்கள் அத்தேசத்துத்தேவனைவழிபட அறியாததினால் அவைகள் அவர்களைநாசப்படுத்துகின்றனவென்றுசொல்ல, —அஹூரிய இராசாநீங்கள் அந் தேசியிருந்துகொண்டுவந்த ஆசாரியரில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டிப்போங்கள்; அவர்கள் அங்கேபோய்வசிக்கட்டும், அவர்கள் அத்தேசத்தின்தேவனை வழிபடும்படி அவன் அவர்

(க) அதி.யெஅ. (ய) க.இரா.ஸச.உக. ஏசா.௭௭.௭. யாத்.கச.யக. மீகா.௭.௪. உபா.யெ.உ. அதி.யெச.ச. (யெ) யாத்.உய.க.ச. உபா.௭.௭. உபா.ச.யக. (யக) க.சாமு.க.ய. ஏரே.யெ.யக. ஏரே.உ.௭. (யச) உபா.கக.உ.எ. நீதி.உக.க. (யடு) உபா.உக.உ.உ. உபா.கஉ.உக. க.கொரி.அ.ச. சங்.மா.௭. ரோ.க.உக. உபா.யெ.க.ய.க. (யசு) யாத்.கஉ.உ. க.இரா.யெ.உ.உ. க.இரா.யெ.யக.உக. க.இரா.யெ.க.க. அதி.யெ.யெ. (யஎ) லேவி.யெ.உக. ஏசேச. உக.௭. உபா.யெ.ய. க.இரா.உக.உ. (யஅ) க.இரா.யெ.யக.க. (யக) ஏரே.க.அ. (உய) அதி.யெ.க. (உக) க.இரா. யெ.யக.க. க.இரா.யெ.உ.ய.உ. (உக) க.இரா.யெ.யக. வச.க. (உச) எஸ்ரூ.ச.உ.ய. அதி.யெ.யச.

உட்களுக்குப் போதிப்பானாகவென்றான்.—பின்பு அவர்கள் ஷமாரியாவிலிருந்து முன்கொண்டு போன ஆசாரியரில் ஒருவன் பெத்தேவிலேவா சம்பண்ணி, அவர்கள் யெகோவாவுக்குப் புகுந்து நடக்கும்வகையைப் போதித்தான்.—ஆனாலும் அந்தச்சாதியார் தங்கள் தங்கள் தேவர்களை உண்டுபண்ணி, அந்தந்தச்சாதியார்வசிக்கிறபட்டணங்களைச் சேர்ந்த ஷமாரியாவின் சனங்கள் செய்த உயர்ந்தஸ்தானங்களிலுள்ள ஆலயங்களிலே வேலைத்தார்கள்.—பாபேல் நகரத்துச் சனங்கள் சக்கோத்தேபேனோத்தையும், கூதின் சனங்கள் நெர்கிலையும், அமாதீய சனங்கள் அஜீமாவையும், — ௩௧ அவியர் நிப்காசையும், தார்த்தகைய முண்டாக்கினார்கள். செப்பாவியர் செப்பார்வாயியின் தேவர்களாகிய அதர்மிலெக்குக்கும், அனம்மெலெக்குக்குத் தங்கள் பிள்ளைகளை அக்கினியில்தகித்து ௩௨ வந்தார்கள்.—இவ்விதமாக அவர்கள் யெகோவாவுக்குப் பயந்ததுமன்றி, உயர்ந்த ஸ்தானங்களிலுள்ள ஆலயங்களிலே தங்கள் கிமித்தம் பலியிடும்படி, அவர்கள் தங்களுக்குள்ளிருந்த நீசர்களை உயர்ந்த ஸ்தானங்களின் பூசாரிகளாகவும் ௩௩ ஏற்படுத்தினார்கள்.—அவர்கள் யெகோவாவுக்குப் பயந்தும், தங்கள் விட்டுவந்த சந்தியார் செய்திற பிரகாரம் தங்கள் தேவர்களைச் சேவித்தும், வந்தார்கள்.—அவர்கள் இந்நான்வரைக்கும் பூருவகாலத்தின் முறைமைப்படியே செய்துவருகிறார்கள்: அவர்கள் யெகோவாவுக்குப் பயப்படவில்லை, யெகோவா தம்மால் இலரவே வென்னும் பெயர் பெற்ற யாக்கோபின் சந்தியாருக்குக் கட்டினாயிட்ட விதிப்பிரமாணங்களின் படிக்கும், முறைமைகளின் படிக்கும், நியாயப்பிரமாணத்தின் படிக்கும், கட்டினாயின்படிக்கும் ௩௪ செய்யவுமில்லை.—யெகோவா இவர்களுடன் உடன்படிக்கைபண்ணி, நீங்கள் அந்நியதேவர்களுக்குப் பயப்படவும் வேண்டாம், அவர்களை நமஸ்கரிக்கவும் வேண்டாம், அவர்களைச் சேவிக்கவும் வேண்டாம், அவர்களுக்குப் பலியிடவும் ௩௫ வேண்டாம்.—மகாபராக்கிரமத்தினாலும், ஒங்கியபுயத்தினாலும், உங்களை எகிப்தினின்றும் புறப்படப்பண்ணின யெகோவாவுக்கே பயப்பட வேண்டும், அவருக்கே ஆராதனை செய்ய வேண்டும், அவருக்கே பலியிட வேண்டும்.—உங்களுக்காக அவர் ஏழுநிய விதிப்பிரமாணங்களையும், முறைமைகளையும், நியாயப்பிரமாணத்தையுக் கட்டினாயையும், நீங்கள் சதாகாலமும் சாவதானமாய்ப் பேணி நடவுங்கள்; அந்நியதேவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்.—நான் உங்களுடன் செய்த உடன்படிக்கையை மறவாதிருங்கள்; அந்நியதேவர்களுக்கு நீங்கள் பயப்பட

வேண்டாம்.—உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கே பயப்பட வேண்டும்; அவர் உங்கள் எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்பிவிப்பாரென்றார்.—ஆனாலும் அவர்கள் செவிசெய்கொடாமல், தங்கள் பூருவகாலத்தின் முறைமைக்கே நகடந்தார்கள்.—அவ்விதமாய் இந்தச்சாதி சகயாரும் யெகோவாவுக்குப் பயந்தும், தொழிற்படுத்தப்பட்ட தங்கள் விகிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்: தங்கள் பிதாக்கள் செய்தபடி அவர்கள் புத்திரரும், பெனத்திரரும், இந்நான்வரைக்குச் செய்துவருகிறார்கள்.

யு. அதிகாரம்.

௧. இஸ்கியா நன்றாய் இராசரிக்கஞ் செய்தல்: ச. தேவபூசைக்கி வாழ்வடைதல்: ௧. ஷமாரியார் தோல்வியடைதல்: ௨. சனகெரிப் பூதாதேசத்தில் சருவிக்கொண்டு உபகாரம்பெறல்: ௩. எரப் ஷாக்கே நிந்தனை செய்தல்.

இலரவேலரின் இராசாவாகிய ஏலாவின் புத்திரனான ஒஷியா அரசாண்ட மூன்றாம் வருஷத்தில், பூதாதேசத்து இராசாவாகிய ஆகாசின் புத்திரனான இஸ்கியா இராசாவானான்.—அவன் அரசானத்தொடங்கினபொழுது அவனுக்கு இருபத்தைந்துவயது; அவன் யெருஷலேமில் இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான். அவன் மாதாவின் பெயர் அபீ, அவன் சகரியாவின் புத்திரி.—அவன் தன் பிதாவாகிய தாவீது செய்த எல்லாவற்றின் படிக்கும், யெகோவாவின் பார்வைக்கு நலமானதைச் செய்தான்.

அவன் உயர்ந்த ஸ்தானங்களை அகற்றி, விகிரகங்களைத் தகர்த்து, அஷூரி விருட்சங்களைத் தறித்து, மோசேசெய்தபித்தனைச் சருப்பத்தையுடைத்துப்போட்டான்: அந்நான் வரைக்கும் இலரவேல் சந்தியார் அதற்குத் தூங்காட்டிவந்தார்கள்: அதற்கு நிகுஷ்தானென்று பேரிட்டான்.—இலரவேலரின் தேவனாகிய யெகோவாவில் விசுவாசமாயிருந்தான்; பூதாவின் சகல இராசாக்களுக்குள்ளும் அவனுக்கு நிகரானவன் முன்னுமில்லை, பின்னுமில்லை.—அவன் இடைவிடாமல் யெகோவாவைப் பின்பற்றி, அவரையேசார்ந்து, யெகோவாமோசேசுக்குக் கட்டினாயிட்ட அவர் கட்டினாயைக் கைக்கொண்டு நடந்தான்.—யெகோவா அவனோடிருந்தார்; அவன் தான்போகிற இடமெங்கும் அனுசூலம் பெற்றான்: அவன் அஜீரிய ராசாவுக்குச் சேவியாமல் அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.—அவன் காவலாளர் வீடொடங்கி அரணை நகரம்வரைக்கும், காசாவிலும் அதின் எல்லைகளிலுமுள்ள பெலிஸ்தியரை அடித்தான்.

இஸ்கியா இராசா அரசாண்ட நாலாம் வரு

(௩௩) வச.உச. (௩௪) எஸ்.ரூ.ச.க. லே.லி.யு.அ.உ.க. உபா.ய.உ.௩.க. (௩௫) க.இரா.ய.உ.௩.க. (௩௬) செ.ப.க.டு. (௩௭) ஆ.தி.௩.உ.அ. க.இரா.ய.க.௩.க. (௩௮) நியா.க.ய. யாத்.உ.ய.ச. (௩௯) யாத்.ச.ச. உபா.ய.உ.ய. (௪௦) உபா.டு.௩.௬. (௪௧) உபா.ச.உ.௩. (௪௨) வச.௩.௩.௩. (யு.அ.தி. க.) உ.நா.ளா.உ.அ.உ.எ. மத்.க.க. (உ) உ.நா.ளா.உ.க.ச. (ச) உ.நா.ளா.௩.க.க. எண்.உ.க.க. (டு) அ.தி.ய.க.ய. யோ.பு.ய.௩.யு. சங்.ய.௩.டு. அ.தி.உ.க.உ.டு. (சு) உபா.ய.உ.ய. யோ.ச. உ.௩.அ. (எ) உ.நா.ளா.யு.டு.உ. க.சா.மு.யு.அ.யு.ச. சங்.க.ய.ய.உ. அ.தி.ய.க.எ. (அ) க.நா.ளா.ச.ச.ச. ஏ.சா.ய.ச.உ.க. அ.தி.ய.எ.க. (க) அ.தி.ய.எ.க.

உத்திலும், இலரவேலரின இராசாவாகிய ஏலா
வின் புத்திரனான ஒஷியா அரசாண்ட ஏழாம்வ
ருஷத்திலும், அஞ்சிய இராசாவாகிய உல்மனே
சர், ஷுமாரியாவுக்கு விரோதமாய்வந்து அதை
முற்றிக்கை செய்தான்.—மூன்றாம் வருஷத்துக்
குப்பின் அதைப்பிடித்துக்கொண்டான்: இஸ்கி
யா அரசாண்ட ஆறாம்வருஷத்திலும், இலரவே
லரின் இராசாவாகிய ஒஷியா அரசாண்ட ஒன்
பதாம் வருஷத்திலும், ஷுமாரியா பிடிப்பட்டது.
16 இலரவேலர் தங்கள் தேவனாகிய யெகோ
வாவின் வாக்குக்கு அமையாமலும், அவருடை
ய உடன்படிக்கையையும் யெகோவாவின்
தாசனாகிய மோசே கட்டினாயிட்டதெல்லாவற்
றையும்மீறி, கேளாமலும், அவற்றின்படி நடவாம
17 லுமிருந்தபடியினால்,—அஞ்சிய இராசா அவர்
களை அஞ்சிய தேசத்திற்குக்கொண்டு போய்,
கோஷான் நதிக்குச்சமீபத்திலுள்ள அலாவிலும்,
ஆபோரினும், மீதியானியருடைய நகரங்களி
லும், இருக்கும்படி செய்தான்.
18 இஸ்கியா இராசா அரசாண்டபதினாலாம் வரு
ஷத்தில், அஞ்சிய இராசாவாகிய சனகெரிப், யூ
தாவிலுள்ள அரசனான சகலநகரங்களுக்கும் வி
ரோதமாய்வந்து, அவைகளைப்பிடித்துக்கொண்
19 டான்.—அதினால் யூதாதேசத்து இராசாவாகிய
இஸ்கியா, லாகீஷிலே அஞ்சிய இராசாவிடத்
தில் ஆணையி, நான் குற்றஞ்செய்தேன்; ஆளு
லும் என்னைவிட்டுத்திரும்பிப்போய்விடும்: நீர்
என்மேல் என்னபாரமேற்றினாலும் நான் சமப்
பெனென்று சொல்லுவீர்தான். அதினால் அஞ்
சிய இராசா, யூதாதேசத்தாராவாகிய இஸ்கியா
விடத்தில் முந்தைய கிக்கேர்வெள்ளியும், முப்ப
20 டுது கிக்கேர்பொன்னும் வாங்குகியமித்தான்.—இஸ்கி
யா யெகோவாவின் ஆலயத்திலும், அரம
னையின் பொக்கிஷங்களிலும் இருந்த சமஸ்த
21 வெள்ளியையும் கொடுத்தான்.—அந்தச்சமயத்தில்
இஸ்கியா யெகோவாவின் ஆலயத்தின்கதவு
களிலும், யூதாதேசத்தாராவாகிய இஸ்கியா தங்
கமுறுத்தின தூண்களிலுமிருந்த தங்கத்தை யெ
டுத்து அஞ்சிய இராசாவுக்குக்கொடுத்தான்.
22 பின்பு அஞ்சிய இராசா லாகீஷிலிருந்து வெ
குசேனைகளுடன் தர்தானையும், இரப்சாரிசுவை
யும், ரப்பூக்கேயையும், யெருஷலேமுக்கு வி
ரோதமாய் இஸ்கியா இராசாவிடத்தில் அனுப்பி
னான். இவர்கள் போய்ச்சேர்ந்தபொழுது, மேற்கு
னத்தின் சாலகசமீபத்தில் வண்ணத்துறைக்குப்
23 போகிறவழியிலே நின்றுகொண்டார்.—அவர்கள் இராசா
வைக்கப்பிட்டபொழுது, வீட்டகிரியும், இ
ஸ்கியாவின் புத்திரனாகிய இலியகீழும், இலேக
னாகிய வெப்புவும், இகிகாசகர்த்தனாகிய ஆசாப்
பின்புத்திரனான யோவாகும் புறப்பட்டு, அவர்க
24 ளிடத்தில் வந்தார்கள்.—அப்பொழுது ரப்பூக்கே
அவர்களைநோக்கி, நீங்கள் இஸ்கியாவிடத்தில்,

நீகொண்டிருக்கிற இந்த நம்பிக்கையென்ன.—
யுத்தத்துக்கு மந்திராலோசனையும், வலிமையும் உய்
எனக்குண்டென்று சொல்லுகிறாய், அது வாய்ப்
பேச்சேயன்றி வேறல்ல. நீ என்னை விரோதிக்க
ரும்படி ஆர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்.—
கெரிந்தநாணற்கோலாகிய எகிப்தின்மேல் உச
நீ நம்பிக்கைவைத்திருக்கிறாய், அதுதன்மேல் ஒரு
வண்ணன்றினால், அவனுள்ளங்கையில்கைத்து அ
தையுருவும்: எகிப்து இராசாவாகிய பார்வோன்
தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியேயிருப்
பான்.—நீங்கள் என்னிடத்தில், நங்கள் எங்கள் உச
தேவனாகிய யெகோவாவையே நம்புகிறோ
மென்று சொல்லீர்களாகில், இஸ்கியா, இவருடை
ய உயர்ந்த ஸ்தானங்களையும் வேதிகைகளையும்
அல்லவா அகற்றி, யூதாசனங்களையும் யெருஷலே
யின் சனங்களையும் நோக்கி, யெருஷலேயிலுள்
ள இந்தவேதிகையிடத்தில் மாத்திரம் ஆராதனை
செய்யவேண்டுமென்றான்.—இப்பொழுது என் உச
ஆண்டவனாகிய அஞ்சிய இராசாவுக்குப் பிணைதா,
இரண்டாயிரம் குதிரைமேலேறத் தக்கவர்கள்
உன்னிடத்திலுண்டானால், அவைகளை நான் உச
க்குத்தருவேன்.—அப்படி முடியாதிருந்தால், இர
உச
தங்களுக்காகவுங் குதிரைவீரருக்காகவும்கிப்தி
லே நம்பிக்கைவைத்து, என் ஆண்டவனின் கீழ்த்
தரமான பணிவிடைக்காரருக்குள்ளேயிருக்கும்
ஒரு தலைவனையும் புறங்காட்டப்பண்ணுவதைப்
படி.—நான் இப்பொழுது இந்த ஸ்தானத்தைச் சே
உச
திக்கும்படி யெகோவாவின் கட்டினாயில்லா
மல்வந்தேன; யெகோவா என்னைநோக்கி, நீ
அந்ததேசத்துக்கு விரோதமாய்ப்போய், அதை
அழித்துவிடென்று எனக்குச்சொன்னார் என்று
அஞ்சிய இராசாவாகிய மகா இராசா சொல்லுகிற
உச
ரென்பதைச் சொல்லுகின்றேன்.—அப்பொ
உச
ழுது இஸ்கியாவின் புத்திரனாகிய இலியகீழும்,
வெப்புவும், யோவாகும், ரப்பூக்கேயை நோக்
கி, உமது பணிவிடைக்காரருடன் ஆரியப்பாலை
யிலேபேசும்படிவேண்டுகிறோம்; அது எங்களுக்கு
குத் தெரியும்: மதிலின்மேலிருக்கிற சனங்களு
டையசெய்யிலேற யூதப்பாலை யிலேபேசவேண்
டாமென்றார்கள்.—ரப்பூக்கே அவர்களைநோக்
உச
கி, இந்த வாக்குகளை என் ஆண்டவன், உன் ஆண்
உச
டவனுக்கும் உனக்கும் மாத்திரமா, தங்கள் மலத்
தைப்புகித்து, தங்கள் சிறுநீரைக்குடிக்கப்போ
கிற மதில்மேலிருக்கிற சனங்களுக்குமல்லவா
சொல்லுவதற்கு, என்னை அனுப்பினுனென்
ருன்.—பின்பு ரப்பூக்கே நின்றுகொண்டு, அசு
ஆசிய இராசாவாகிய மகாராசாவின் வாக்கைக்
கேளுங்கள்.—இஸ்கியா உங்களை வஞ்சியாதப
உச
டி சாவதானமாயிருங்கள்: அவர்கையினின்றும்
அவன் உங்களை விடுவிக் தக்கதகிராணியுள்ளவ
உச
னல்ல.—யெகோவா நிச்சயமாய் எங்களை இரட்
கிப்பார், இந்த நகரம் அஞ்சிய இராசாவின் கை

(1) அதி.யெ.ச. (16) அதி.யெ.எ. தானி.க.ச.யி. (17) அதி.யெ.ச. க.நாளா.இ.உ.ச. (18) உ.நாளா.க.உ. ஏ.சா. ௧௬. (19) அதி.யெ.ச. (20) ஏ.சா.எ.க. (21) உ.நாளா.க.உ.யி. (22) எசேக்.உ.க.ச.எ. (23) வ.ச.ச. உ.நாளா. ௧௬.க. (24) உ.நாளா.க.உ.யி.

யில் ஒப்பிக்கப்படமாட்டா தென்று, இஸ்கியா உங்களை யெகோவாவை நம்பச்சொல்லுவானும்; அத்தரும் இடங்கொடாகிறுங்களைன்று

௬௧ இராசா சொல்லுகிறார்.—நீங்கள் இஸ்கியாவுக்குச் செவிகொடாமல், நீங்கள் வெருமானங்கொண்டவென்று என்னோடே சந்தியெய்யுங்கள்; நான்வந்து, உங்களை உங்கள் தேசத்தைப்போலத் தானியமும், திராட்சரசமும், உணவுப்பொருளும், திராட்சத்தோட்டங்களும், சிதவிருட்ச என்னெய்யும், தேனுமுள்ளதேசத்துக்குக்

௬௨ கொண்டபொருளும் பரியந்தம்,—நீங்கள் உங்களுக்கள் திராட்சத்திலும், உங்களுக்கள் அத்திவிருட்சத்திலும் புசித்து, உங்களுக்கள் கிணற்றுச்சலத்தைக் குடித்துக்கொண்டிருங்கள், அதினால் நீங்கள் சாவாமல் சிவித்திருப்பீர்கள்: யெகோவா எங்களை இரட்சிப்பாரென்று சொல்லி, உங்கள் இஸ்கியாவுக்குச் செவிகொடாகிறுங்கள்.—அந்நியதேசத்தாரின் தேவர்களில் யாவனாகிலும் தன் தேசத்தை அஞ்சியிராசாவின் கையினின்றும் விடுவித்ததுண்டா.—அமாத், அர்பாத் என்னும் இவைகளின்தேவர்களெங்கே; செப்பார்வாயிம், ஐலா, ஈவா என்னும் இவைகளின் தேவர்களெங்கே; அவர்கள் ஷமாசியாவை என் கையினின்றும் விடுவித்ததுண்டா.—அந்நியதேசங்களின் சகல தேவர்களுக்குள்ளும், தங்கள் தங்கள் தேசத்தை என் கையினின்றும் விடுவித்துக் கொண்டவர்கள் யாவர்; இனி யெகோவா என் கையினின்றும் யெருஷலேமை விடுவிப்பாராவென்றும், அஞ்சிய இராசா சொல்லுகிறு ரென்று யூதபாஷையில் உரத்தசத்தத்துடன் பேசினான்.—அவனுக்கு உத்தரஞ்சொல்லவேண்டாமென்று இராசகட்டுடையிருந்ததினால், சனங்கள் உத்தரமாக அவனுக்கொருவாக்குஞ் சொல்லாமல் பேசாதிருந்தார்கள்.—பின்பு இஸ்கியாவின் புத்திரனாகிய இலீயகீமென்னும் வீட்டதிகாரியும், வெடிப்புவென்னும் இலேககனும், ஆசாப்பின் புத்திரனாகிய யோவாகென்னும் இதிகாச கர்த்தனும், தங்கள் வஸ்திரங்களைக்கிழித்துக்கொண்டு இஸ்கியாவிடத்தில்வந்து, ரப்பஷாக்கேயின் வாக்கை அவனுக்குத்தெரிவித்தார்கள்.

யக. அதிகாரம்.

க. இஸ்கியா ஏசாயாவிடத்தில் தூதரையனுப்பல்: ௧. ஏசாயா அவர்களைத்தேற்றல்: ௨. சனகெரிப் இஸ்கியா இராசாவிடத்தில்வாக்கனுப்பல்: ௩. இஸ்கியா பிரார்த்தித்தல்: ௪. ஏசாயாதீர்க்கதரிசனஞ்சொல்லல்: ௫. சனகெரிப்பின்சேனைநாசமுடைதல், அவனுக்குக் கொல்லப்பட்டல்.

இஸ்கியா இராசா அதைக்கேள்விப்பட்டபொழுது, தன்வஸ்திரத்தைக்கிழித்து, இரட்டுத்து, யெகோவாவின் ஆலயத்திலேபோய்,—இரட்டுத்தரித்தவர்களைவிட்டதிகாரியாகிய இலீயகீ

மையும், இலேககனாகிய வெடிப்புவையும், ஆசாயிரியின் முதியோரையும், ஆமோத்சின் புத்திரனாகிய ஏசாயாவென்னுந் தீர்க்கதரிசியிடத்திற் கொண்டுபிணை.—இவர்கள் அவனைநோக்கி, இன்னறத்தினம் கிலேசமும், கண்டிதமும், நிந்தையமுள்ள தினம்: பிள்ளைபிறக்குங்காலம்வந்தது, பிரசவிக்கிறதற்குப்பெலனில்லை.—கித்திய தேவனை நிந்திக்கும்படிதன் ஆண்டவனாகிய அஞ்சிய இராசாவினால் அனுப்பப்பட்ட ரப்பஷாக்கேயின் சகல வாக்குகளும் உமது தேவனாகிய யெகோவாவின் செவியிலேவறவுக்கூடும்; உமது தேவனாகிய யெகோவா தாம்கேட்டவாக்குகளினிமித்தம் தண்டனைசெய்யவுக்கூடும்: ஆதலால் மீதியாயிருக்கிறவர்கள் கிமித்தம் பிரார்த்தனைபண்ணுமென்று இஸ்கியா சொல்லுகிறு ரென்றார்கள்.—இவ்விதமாய் இஸ்கியா இராசாவின்பணிவிடைக்காரர் ஏசாயாவிடத்தில் வந்தார்கள்.

ஏசாயா அவர்களைநோக்கி, நீங்கள் உங்கள் ஆண்டவனிடத்தில், அஞ்சிய இராசாவின் பணிவிடைக்காரர்கள் என்னை நிந்திக்கக்கேட்டவாக்குகளைக்குறித்து, நீபயப்படவேண்டாம்.—கேள், நான் அவனுக்குள் ஒரு ஆலையைப்பிரவேசிக்கப்பண்ணுவேன், அவன் ஒரு சமர்சாரத்தைக்கேட்டு, தன் தேசத்துக்குத்திரும்பிவிடுவான்; பின்பு நான் அவனை அவன்சயதேசத்திலே கட்டத்தினால் விழப்பண்ணுவேனென்று யெகோவா சொல்லுகிறு ரென்பதைச்சொல்லுங்களைன்றான்.

பின்பு அஞ்சிய இராசா லாஷேஷ் நகரத்தினின்றும் புறப்பட்டுப்போனென்று கேள்விப்பட்டதினால், ரப்பஷாக்கே திரும்பிப்போய் விப்புவை எதிர்த்து அவன்யுத்தஞ்செய்யக்கண்டான்.—அப்பொழுது கூஷ் தேசத்து இராசாவாகிய திராகா, உமக்குவிரோதமாக யுத்தஞ்செய்யப்பும்பபுகிறுனென்று கேள்விப்பட்டான்.—அதினால் அவன், நீங்கள் யூதாதேசத்திராசாவாகிய இஸ்கியாவிடத்தில், யெருஷலேம் அஞ்சிய இராசாவின் கையில் ஒப்பிக்கப்படமாட்டாதென்று, நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னைவஞ்சியாதபடி சாவதானமாயிரு.—கேள், அஞ்சிய இராசாக்கள் சகலதேசங்களையும் இன்ன இன்ன பிரகாரஞ்சங்கரித்தாரென்று நீ கேள்விப்பட்டிருக்கிறாய்: இனி நீயா தன்பிப்போவான்.—என் ஆகிபிதாக்கள் சங்கரித்த கோஷானையும், ஆரானையும், ரேத் சேப்பையும், திலசரிலே வசித்த ஏதேன் சத்தியாரையும், அந்நிய தேசத்தாரின் தேவர்கள் விடுவித்தார்களா.—அமாத்சின் இராசாவும், அர்பாத்சின் இராசாவும், செப்பார்வாயிம், ஐலா, ஈவாவென்னும் நகரங்களின் இராசாவும், எங்கேயென்று சொல்லுங்களைன்று திரும்பவும் இஸ்கியாவிடத்தில் தூதர்களை அனுப்பினான்.

இஸ்கியா தூதர்களைக்கையினின்றும் காக்கித்தை யெ

(௬௧) ஆதி.௬௨.உய.நீதி.யெ.யக. உபா.௮.எ.௮. (௬௨) ஆதி.௬.யெ.உ.நாளா.௬.உ.யெ. ஏசா.ய.யெ.யக. (௬௩) ஆதி.யக.யக. ஆதி.யெ.உ.ச. (௬௪) தானி.௬.யெ. (௬௫) ஏசா.௬.௬.௬.—(யக.ஆதி.க.) ஏசா.௬.௬. (உ) லூக்.௬.௬. (ச) உசா.மு.யக.யெ. ஆதி.யெ.௬.௬. சந்.இ.ய.உ.க. (௬) ஏசா.௬.௬.௬. ஆதி.யெ.யெ. (எ) வச.௬.௬.௬.௬. எரே.இ.க.க. (அ) ஆதி.யெ.யெ. (க) க.சா.மு.உ.க.உ.எ. (ய) ஆதி.யெ.யெ. (யெ) ஆதி.யெ.௬.௬. எசேக்.உ.எ.உ.க. (யக) ஆதி.யெ.௬.௬. (யெ) ஏசா.௬.௬.யெ.

வாங்கிவாசித்தபின்பு, யெகோவாவின் ஆலயத்திற்குப் பிரவேசித்து, யெகோவாவின் சந்நிதியில் விடு அடைவிரித்தான்.—இவ்வியா யெகோவாவை நோக்கி, கெருபியர் மத்தியிலே வாசமாயிருக்கிறவரும், இலரவேலின் தேவனுமாயி யெகோவாவே, பூமண்டலத்திலுள்ள சகல இராசியங்களக்கும் நீரே தேவன்; வானத்தையும் வக பூமியையுஞ் சிருஷ்டித்தீர்.—யெகோவாவே, உமது செவியைச் சாய்ந்துக் கேட்டருளும்: யெகோவாவே, கண்ணைத் திறந்து பார்த்தருளும்: நித்திய தேவனை அவமானம் பண்ணும் படிசனகெரிப் அனுப்பினவர்களுக்கேட்டருளும்.—யெகோவாவே, அஞ்சிரிய இராசாக்கள், சகல சாதியாரையும் அவர்கள் தேசங்களையும் நாசப்படுத்திந்து மெய்.—அவர்கள் இவர்களையெதயதெய்வங்களை அக்கினியினால் எரித்துப்போட்டார்கள்: அவைகள் மரத்திலும், கல்லிலும், மனிதர்கையினால் தொழிற்படுத்தப்பட்டவைகளேயன்றி, தேவர்களல்ல: ஆதலால் அவைகளை நாசப்படுத்தினார்கள்.—எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களை அவன்கையினின்றும் விடுவித்தருளும், அதினால் நீர் மாதிரிமே தேவனாகிய யெகோவாவென்பது, பூமண்டலத்திலுள்ள சகல இராசியத்தாருக்கும் தெரியவருமென்று பிரார்த்தித்தான்.

உவ பின்பு ஆமோத்தின் புத்திரனாகிய ஏசாயா, இவ்வியாவிடத்தில், அஞ்சிரிய இராசாவாகிய சனகெரிப்பைக் குறித்துச் செய்த பிரார்த்தனை எனக்குக் கேட்டதென்று, இலரவேலின் தேவனாகிய உக யெகோவா சொல்லுகிறார்.—அவனைக் குறித்து யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார்; சீயோன்குமாரத்தியாகிய கன்னி உன்னை அவமதித்துப் பரிசாசம் பண்ணுகிறான்; யெருஷலேமின் குமாரத்தி உன்னைக் குறித்துத் தலையைத் துலக்குகிறார்.—நீ ஆராரிந்தித்து அவமானம் பண்ணினாய்; ஆருக்கு விரோதமாக உரத்த சத்தமெடுத்து, கண்ணேறிட்டாய்; இலரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் வலவா.—உன் துதரைக் கொண்டு யெகோவாவை சிந்தித்து, நான் அநேக இரதங்கனோடே விபானேன் சாரல்மேலாய் மலைகளின் உச்சிகளில் ஏறிவந்தேன், அதிலுள்ள நெடிய ஏரல் விருட்சங்களையும், அதிலுள்ள உத்தம தேவதாருக்களையும் தறித்து விட்டேன்: அதினால் லையிலுள்ள இராத்தற்கும் சத்திரங்களிலும், உத்தம உவனத்திலும் பிரவேசித்தேன்.—நான் தோண்டி, புறத்தேசத்தின் சலத்தைக் குடித்தேன், என் உள் எங்காலால் அரணுள்ள நகரங்களின் சமஸ்த ஒடைகளையும் வறற்பண்ணினேனென்று நீ சொ

ன்னாயே.—அரணு நகரங்களை நீ நாசப்படுத்திப் படுபாழானமேசனாக்கும்படி, நான் நெடுங்காலத்துக்கு முன் தீர்மானம் பண்ணினேன், இது கேட்கவில்லையா; பூருவகாலத்தில் அதை நிலைப்படுத்தினேன்; இப்பொழுது அதைச் சித்தியாக்கினேன்.—அதின் நியத்தம் அங்குள்ள பிரசைசன் பெலவீ உசனராகி, பயத்துக் கலங்கியும் இருந்தார்கள்; வெளியில் புல்லுக்கும், பசும்பூண்டுக்கும், விளைவுக்கும் முன்தீய்ந்து போன நிலாமுற்றத்தின் முன்கும், சமானமானார்கள்.—உன் வாசஸ்தலமும், உன் உள் போக்குவரவும், எனக்கு விரோதமான உன் குரோதமும், நான் அறிவேன்.—எனக்கு விரோதமாய் மாகிய உன் குரோதமும், உன் அகங்காரமுமானவைகளின் செய்தி என்னைவிடக் தெரியப்படியினாலே, நான் உன் மூக்கில் என் துறட்டியையும், உன் உதடுகளில் என் கடிவாளத்தையும் மிடுவேன், நீ வந்தவழியே உன்னைத் திருப்பி மிடுவேன்.—யெருஷலேமில் மீத்திருக்கிறவர்களும், சீயோன் மலையினின்று தப்பி ஓடினவர்களும் புறப்பட்டுப் போவார்கள்: ஆதலால் பூதாவமிசத்திலே தப்பி இருக்கிறவர்கள் இன்னும் சீமேவேருன்றி, மேலே கனிகொடுப்பார்கள்.—யெகோவாவின் கூவைராகியும், இதைச் சித்திக்கப்பண்ணும்.—இந்நகரவருஷத்திலே தானாய் விளைந்திருப்பதையும், இரண்டாம் வருஷத்தில் அதினின்றும் தோன்றியிருப்பதையும் புசிப்பீர்கள்; மூன்றாம் வருஷத்தில் நீங்கள் விதைத்து, அறுத்து, திராட்சத்தோட்டங்களினை உண்டாக்கி, அவைகளின் பலனைப் புசிப்பீர்கள்: இதுவே உனக்கு அடையாளமாயிருக்கும்.—அஞ்சிரிய இராசாவைக் குறித்து, யெகோவாவா அவன் இந்த நகரத்திலே பிரவேசிக்கவுமாட்டான், இதற்கு ஒரு அம்புளையவுமாட்டான், பரிசையோடே இதற்கு முன் வரவுமாட்டான், இதற்கு விரோதமாய் ஒரு கொத்தனம் போடவுமாட்டான்.—நான் என்னியித்தமும், எந்தாசனாகிய கூதாவீனியித்தமும் இந்த நகரத்தைக் காத்து இரட்சிப்பேன்.—ஆதலால் அவனிந்த நகரத்தில் பிரசுவேசியாமல், தான்வந்தவழியே திரும்பி விடுவானென்று யெகோவா சொல்லுகிறாரென்று, சொல்லியனுப்பினேன்.

அன்றிரவில் யெகோவாவின் தூதன் புறப் படுபட்டு, அஞ்சிரியின் பானயத்தில் ஒருலட்சத்து எண்பத்தையாயிரஞ் சனங்களை வதைத்தான்: அவர்கள் அதிகாலையில் எழுந்திருந்தபொழுது, இவர்களைல்லாருக்கு செத்த பிரேதங்களாய் கிடக்கக்கண்டார்கள்.—அதினால் அஞ்சிரிய இராசாவாகி கூசிய சனகெரிப்புறப்பட்டுத்திரும்பிப்போய், தினிவேயில் வாசம் பண்ணினான்.—பின்பு அவன் தன் கூ

(வக) க.சாமு.ச.ச. சங்.அ.வ.க. க.இரா.ய.அ.கூ. ஏசா.ச.ச.க. ஏரே.ய.ய. (வக) சங்.கூ.உ. உ.நாளா.க.ச.ய. வ.ச. ச. (வக) சங்.ந.ய.இ.ச. ஏரே.ய.கூ. (வக) சங்.அ.கூ.ய.அ. (உய) ஏசா.கூ.உ.உ.க. சங்.கூ.இ.உ. (உக) புல.உ.ய.கூ. யோபு. வ.ச. சங்.உ.உ.எ.அ. புல.உ.ய.இ. (உஉ) சங்.எ.க.உ.உ. ஏசா.இ.உ.ச. ஏரே.இ.க.இ. (உக) அ.தி.ய.அ.ய.எ. சங்.உ.ய.எ. ஏசா.ய.ய.ய. ஏசா.ய.இ. (உஇ) ஏசா.ச.இ.எ. (உக) சங்.ந.உ.க.க. (உஎ) சங்.ந.கூ.க. (உஅ) யோபு.ச.க.உ. எசேக். உக.ச. ஆமோ.ச.உ. வ.ச.கூ.கூ.கூ.எ. (உக) உ.நாளா.கூ.உ.உ.உ.கூ. (கூ) ஏசா.கூ.எ. (கூ) க.சாமு.உ.கூ. ஏசா. எ.வ.க.ய.ச. லூக்.உ.ய.உ. (கூ) அ.தி.உ.ய.க. க.இரா.ய.க.ய.உ.ய.கூ. (கூ) உ.நாளா.கூ.உ.உ.க. ஏசா.கூ.கூ. (கூ) ஆ.தி. வ.ய.க. (கூ) உ.நாளா.கூ.உ.உ.க. வ.ச.எ. எஸ்.ரூ.ச.உ.

தேவனுடைய நின்றோக்கின் ஆலயத்திலே பூசை செய்துகொண்டிருக்கையில், அவன் புத்திரராகிய அத்தரமீலக்கும், ஷரேத்தரும் அவனைக்கட்கத்தினாலேவெட்டி, அராத்தென்னுந்தேசத்துக்குத்தப்பி ஒடிவிட்டார்கள்: அவனுக்குப்பின் அவன் புத்திரராகிய ஏசரத்தோன் இராசாவானான்.

உய. அதிகாரம்.

க. இஸ்கியா தன் மரணசெய்தியைக்கேட்டுப் பிரார்த்தனையினாலே தன் மரணத்தை விலக்கல்: அ. அடையாளம்பெறல்: உஉ. இஸ்கியாவிடத்தில்வந்ததூதர்களுக்கு அவன் ஐசுவரியங்களை காட்டி: யச. அதைக்குறித்து ஏசாயாதீர்க்காதரிசனவாக்கியத்தைச் சொல்லல்: உய. இஸ்கியா மரணமடைதல்.

அக்காலத்தில் இஸ்கியா மரணத்துக்கேதுவான கோயடைந்திருக்கையில், ஆமோத்சின் புத்திரராகிய ஏசாயா அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி, நீஇறந்துபோவாய், இனிச்சீவீக்கமாட்டாய்; ஆதலால் உன் வீட்டை ஒழுங்குபண்ணிக்கொள்ளென்று யெகோவா சொல்லுகிறார்.

உ. அதினால் அவன்சுவர்ப்புறமாகத்தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு, யெகோவாவைநோக்கி, —யெகோவாவே, நான் உமக்குமுன்பாக உண்மையாய்ப்பூரண இருதயத்துடன்நடந்து, உமது பார்வைக்கு கலமானதைச் செய்துவந்தேன், அதை கினைந்தருளமென்று சொல்லிப்பிரார்த்தித்தான்.

இஸ்கியா மிகவும் அழுதான். —ஏசாயாமத்தியப்பிராகாரத்தினின்றும் புறப்படுமன், —நீதிரும்பிப்போய், என்சனங்களுக்கப்பிதியாகிய இஸ்கியாவுக்கு, நான் உன் பிரார்த்தனையைக்கேட்டேன், நான் உன்னைச் சொஸ்தப்படுத்தவேன்: மூன்றாந்நினத்தில் நீ யெகோவாவின் ஆலயத்திற்குப்போவாய்.

உன் ஆயுள் இன்னும் பதினாந்துவருஷம்நீடித்திருக்கப் பண்ணுவேன்: நான் உன்னையும் இந்த நகரத்தையும் அஹூரிய இராசாவின் கைக்குவிலக்குவேன்; நான் என்னியித்தமும், என் தாசுகுடிய தாவீதின்மித்தமும் இந்த நகரத்தை இரட்சிப்பேனென்று, உன் பிதாவாகிய தாவீதின் தேவனான யெகோவா சொல்லுகிறாரென்பதைத் தெரிவிக்கவேண்டுமென்று, யெகோவாவின் வாக்கு அவனுக்குக்கிடைத்தது.

பின்பு ஏசாயா அத்திப்பழத்தின் அடையைக் கொண்டொருங்கனென்று சொன்னபோழுது, அவர்கள் அதைக் கொண்டுவந்து பருவிலேவைக்க, அவன்சொஸ்தமானான்.

அ. அப்பொழுது இஸ்கியா ஏசாயாவைநோக்கி, யெகோவா என்னைச் சொஸ்தப்படுத்தவாரென்பதற்கும், நான் மூன்றாந்நினத்தில் யெகோவாவின் ஆலயத்திற்குப்போவேன் என்பதற்கும் அடையாளமென்னவென்றுகேட்க, —ஏசாயா, யெகோவா தாம்சொல்லியவாக்கை நிறைவேற்றுவார்: இதற்கு ஒரு அடையாளம் யெகோவாவினால் உனக்குக்கொடுக்கப்படும்: சாயைபத்துப்பாகைக்கு முந்தவேண்டுமொ, பத்துப்பாகைக்குப் பிந்தவேண்டுமாவென்றான். —அதற்கு இஸ்கியா சாயைபத்துப்பாகைக்கு முந்தவது எனினு: சாயைபத்துப்பாகைக்குத் திரும்பவேண்டுமென்றான். —பின்பு ஏசாயா தீர்க்கதரிசியெயகோவாவைநோக்கிப்பிரார்த்திக்க, அவர் ஆகாசடைய சூரியகடிகாரத்தில் முந்திவிட்டசாயை, பத்துப்பாகைக்குப் பிந்துப்படிசெய்தார்.

அக்காலத்திலே பலதனின் புத்திரராகிய யிரோதப்பலதென்னும்பாபேல்கரத்து இராசா, இஸ்கியா கோயாயிருக்கிறானென்று கேள்விப்பட்டபடியால், இஸ்கியாவுக்குக் காகிதமும்வெகுமானமும் அனுப்பினான். —இஸ்கியா கொண்டு வந்தவர்களை அங்கிகரித்து, தன் பண்டசாலையிலுள்ள பொன்வெள்ளிகளும், சுகந்தவருக்கங்களும், விஸையார்ந்த தைலமுமாகிய தன் சமஸ்திரவியங்கனையும், தன்னையுசாஸையையும், தன் பொக்கிஷங்களினுள்ள சமஸ்தபொருள்களையும் அவர்களுக்குக் காண்பித்தான்: இஸ்கியா தன்வீட்டிலும், தன்முழு இராச்சியத்திலும், அவர்களுக்குக் காண்பியாதபொருளொன்றுமில்லை.

பின்பு ஏசாயாதீர்க்கதரிசியெய இஸ்கியா இராசாவிடத்தில்வந்து அவனைநோக்கி, அந்தமனுஷர் என்னசொன்னார்கள்; எங்கிருந்துவந்தார்களென்று கேட்க, இஸ்கியா தூரதேசமாகிய பாபேலினின்றும் வந்தார்களென்றான். —உன் வீட்டில் அவர் யுகர்கள் என்னபார்த்தார்களென்றுகேட்க, இஸ்கியா, என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் அவர்கள் பார்த்தார்கள்: என் பொக்கிஷங்களுக்குள்ளே நான் அவர்களுக்குக் காண்பியாதபொருள் ஒன்றுமில்லையென்றான். —அப்பொழுது ஏசாயா இஸ்கியாவை நோக்கி, யெகோவாவின் வாக்கைக்கேளும். —உமது முன்னோரின் காலம் முதல் இந்நாள்வரைக்குஞ் சேகரிக்கப்பட்ட உன்வீட்டிலுள்ள சகலமும் பாபேலுக்குக்கொண்டுபோகப்படுவ காலம்வரும்: ஒன்றும்பிஞ்சாதென்று யெகோவா சொல்லுகிறார். —உன்வழியாய்த் யிதோன்றுஞ்சத்தியாரில் சிலர்கொண்டுபோகப்பட்டு, பாபேலின் அரமனையில் அண்ணகர்களாயிருப்பார்களென்றான். —அதினால் இஸ்கியா ஏசாயாவைநோக்கி, நீர் சொன்ன யெகோவாவின்வாக்கு நல்வதென்றான். என் நான்களில் சமாதான செனக்கியமும் சத்தியமுமிருக்குமெயென்றான்.

இஸ்கியாவின் மற்றக்கிரியைகளும், அவன்பு உயிராக்கிரமம்யாவும், அவனொருகுள முஞ்சாலகமு

(உய. அதி. க.) ஏசா.க.அ. உ.சாமு.யெ.உ.க. (க) நிகி.ய.க.உ.உ. ஆதி.யெ.க. க.இரா.க.க. (ஔ) க.சாமு.க.யெ.க. அதி.யெ.க.உ. சங்.க.உ. சங்.க.க.யெ. (ச) அதி.யெ.க.க. (ஏ) ஏசா.க.அ.உ.க. (அ) நியா.க.யெ.க.க. ஏசா.எ.யெ.க. (க) ஏசா.க.அ.எ.அ. (யெ) யோச.யெ.யெ.யெ.ஏசா.க.அ.அ. (யெ) ஏசா.க.க.யெ.க.உ.நாளா.க.உ.உ.க. (யெ) யெ.யெ.க. (யெ) அதி.உ.ச.யெ.க. ஏரே.உ.எ.உ.க.உ. (யெ) அதி.உ.ச.யெ. உ.நாளா.க.க.யெ.க. தானி.ச.க. (யெ) க.சாமு.க.யெ.க. யோபு.க.உ.க. சங்.க.க.க. (உய) உ.நாளா.க.உ.க. நிகி.க.யெ.க. உ.நாளா.க.உ.க.யெ.

ம்வெட்டுவித்து, கரத்திலே நீரைவருவித்த விதமும், யூதாதேசத்துராசாக்களின் சரித்திரபுத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.—இல்கியாதன் பிதாக்களுடைய மகாசித்திரையடைந்தான்: அவன் புத்திரனாகிய மனுவே இராசாவானான்.

உக. அதிகாரம்.

க. மனுவே தீதானுகை செய்தல்: க. தேவபூசை செய்தல்: ல. அவனுக்கு விரோதமாய் யெகோவா நியாயத்தீர்ப்புச் செய்தல்: டெ. அவன் மாணமடைதல்: டக. ஆமோன் தீதானுகை செய்தல்: உக. அவன்சாநல்.

மனுவே அராசானத்தொடங்கினபொழுது, அவனுக்குப் பன்னிரண்டுவயது, அவன்யெருஷலேயில் மும்பந்தைத்துவருஷம் அராசண்டான். அவன் மாதாவின்பேர் எப்சிபான்.—அவன், யெகோவா இஸரவேல்சந்தியார் முன்னின்றும் அகற்றிவிட்ட அந்நியதேசத்தார் செய்த அருவருப்புகள்போல, யெகோவாவின் பார்வைக்குத்தீங்கானதைச்செய்தான்.—அவன், தன்பிதாவாகிய இல்கியா நசாப்படுத்தின உயர்ந்தஸ்தானவகளைத் திரும்பவுங்கட்டி, இஸரவேலரின் இராசாவாகிய ஆகாப்பெய்தபிரகாரம் பாகாளுக்கு வேதிகைகளை எடுப்பித்து, ஒரு அஷாமிரத்தை காட்டி, வானத்திலுள்ள சமஸ்ததேசைகளையும் ஆராதித்துச் சேவித்து வந்தான்.—யெகோவா, என் காமத்தை யெருஷலேயிலே ஸ்தாபிப்பேனென்று சொல்லிக்குறித்த யெகோவாவின் ஆலயத்தில் வேதிகைகளை யுண்டாக்கினான்.—அன்றியும் அவன் யெகோவாவின் ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும், வானத்திலுள்ள சகலதேசைகளுக்கும் வேதிகைகளை உண்டாக்கினான்.—தன்புத்திரனை அக்கினியீர்பிரவேசிக்கப்பண்ணினான், அவன் நான்பார்த்து மோசைக்கு செய்தான், பெய்வித்தைக்காரர் மார்த்திரிகர் இவர்களுடைய கருமங்களை நடத்திவந்தான்: யெகோவாவைக்கோப்படுத்த அவர்பார்வைக்கு அநேகநீமைகளைச் செய்தான்.—இந்த வீட்டிலும், இஸரவேலரின் சகலகோத்திரத்துள்ளும், காந்தெரிந்துகொண்ட யெருஷலேயிலும், சதா காலமும் என் காமத்தை ஸ்தாபிப்பேன்.—இஸரவேலர், காள் தங்களுக்குக் கட்டளைவிட்டதெல்லாவற்றின்படிக்கும், எந்தாசனாகிய மோசை கட்டளைவிட்டசமஸ்த நியாயப்பிரமாணமெல்லாவற்றின்படிக்கும் நடப்பார்களாகில், அவர்கள் பிதாக்களுக்கு நானளித்ததேசத்தினின்றும் அவர்கள் கால் சரியாதபடி செய்வேனென்று, தாலீதுக்கும் அவன் புத்திரனாகிய சலோமோனுக்குஞ் சொல்லியிருந்தார், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை: அந்த ஆலயத்தில் அவன் தான் செய்த தொ

ழிற்படுத்திய அஷாமி மரலிக்கிரகத்தை ஸ்தாபித்தான்.—இப்படி யெகோவா இஸரவேல்சந்தியார் முன்னின்றும் தேசத்தீர்த்த சாதியார் செய்த தீயும் அதிக தீங்கைச்செய்யும்படி மனுவே அவர்களை எவ்வென்.

ஆதலால் யெகோவா, யூதாதேசத்துராசாவாகிய மனுவே இந்த அருவருப்பானவைகளை நடப்பித்துத் தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்ததெல்லாவற்றிலும் அதிகதீங்கைச்செய்து, தன் விக்கிரகங்களினால் யூதா வயிசத்தாரையும் பாவஞ்செய்ய எவ்வென்படியினாலே,—கேட்பவர், டெக அனைவருடைய இரண்டு காதிலும் தொனிக்க, யெருஷலேயின்மேலும் யூதாவின்மேலும் தீமையெவருவிப்பேன்.—யெருஷலேயின்மேல் டெ. டெ. மாரியாவின் அனவுநிலையும், ஆகாப்பெய்சத்தின் தாக்குதலையும் பிடித்து, ஒருவன் ஒரு பாத்திரத்தைத் துடைத்துக் கவிழ்த்தவிடுவதுபோல, நானும் யெருஷலேமைத் துடைத்துவிடுவேன்.—அவர்கள் தங்கள் பிதாக்கள் எகிப்தினின்றும் புறப்பட்ட நான்முதல் இந்நான்வரைக்கும் என் சமூகத்தில் தீமைசெய்து, என்னைக்கோப்படுத்தின தினாலே.—என் சதந்தரத்தில் மீள்கிருப்பவர்களைக் டெசைவிட்டு, அவர்களை அவர்கள் சத்துருக்கள்கையில் ஒப்பிப்பேன்; அவர்கள் தங்கள் சமஸ்தசத்துருக்களுக்கும் இரையும் கொண்டு பொருளுமாவார்களென்று, இஸரவேலரின் தேவனாகிய யெகோவா சொல்லுகிற ரென்பதை,—தமது தாசரா டெகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு கொண்ணார்.—மனுவே யெகோவாவின் சமூகத்தில் தீமைசெய்து, யூதாவயிசத்தாரைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப்பாவமுற்றும், யெருஷலேயில் ஒரு புறம் தொடங்கி மற்றபுறம்வரைக்கும் கிறையும்படி மிகுதியாகக் குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினான்.

மனுவேயின்மற்றக்கிரியைகளும் அவன்செய்ய வசதயாவும், அவன்செய்தபாவமும், யூதாதேசத்துராசாக்களின் சரித்திரபுத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.—மனுவே தன்முன்னோருடன் டெ. மகாசித்திரையடைந்து, ஊசாவின் தோட்டமாகிய தன் வீட்டின்தோட்டத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்: அவனுக்குப்பின் அவன்புத்திரனாகிய ஆமோன் இராசாவானான்.

அவன் அராசானத்தொடங்கினபொழுது அவ. டெ. லுக்கு இருபத்திரண்டுவயது, அவன் யெருஷலேயில் இரண்டுவருஷம் அராசண்டான். அவன் மாதாவின்பெயர் மிஸுல்லேமெத், அவன் யோத்பா ஊரானாகிய ஆருத்தின் புத்திரி.—அ. உ. டெ. வன் தன் பிதாவாகிய மனுவே செய்த பிரகாரம் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச்செய்தான்.—அவன் தன்பிதா நடந்த எல் உக

(உக) உ.நானா.கூஉகூ.—(உக. அதி. க.) உ.நானா.கூக. (உ) அதி.டக.கூ. (க) அதி.டஅ.ச. க.இரா.டக.கூஉகூ. உபா.ச.டக. அதி.டஎ.டக. (ச) எரே.கூஉகூ. உ.சாமு.எ.டஉ. க.இரா.அ.உக. (க) லேவி.டஅ.உக. அதி.டக.கூ. லேவி.டக.உச.கூ. உபா.டஅ.டக. அதி.டஎ.டஎ. (எ) உ.சாமு.எ.டஉ. க.இரா.அ.உக. அதி.உக.உஎ. சங்.கூஉ. டக.டச. எரே.கூஉகூ. (அ) உ.சாமு.எ.ட. (க) நீதி.உக.டஉ. (ட) அதி.உக.உச.உஎ. எரே.டக.ச. க.இரா.உக. உக. வச.க. (டக) க.சாமு.கூடக. எரே.டக.கூ. (டஉ) எசா.கூ.டக. புல.உ.அ. ஆமோ.எ.எ.அ. (டக) அதி.உச.கூ. (டஎ) உ.நானா.கூ.டக.—(டக) (அ) உ.நானா.கூ.உ.ட. (டக) உ.நானா.கூ.உச.—உக.

லாவழியிலும் கடந்து, தன் பிதாசேவித்தவர்கிரகங்களைச்சேவித்து அவைகளை நமஸ்கரித்துவர் ௨௨ தான்.—யெசு கோவா விண்வழியிலேநடவாமல், தன்பிதாக்களின் தேவஞ்சியெயசு கோவாவை விட்டுவிட்டான்.

௨௩ ஆமோனின் பணிவிடைக்காரர் அவனுக்கு விரோதமாகத்தராலோசனைசெய்து, இராசாவை ௨௪ அவன்வீட்டிலே கொன்றுபோட்டார்கள்.—அதினால் தேசத்துச்சனங்கள், ஆமோன் இராசாவுக்கு விரோதமாகத் தராலோசனைசெய்த யாரையுங் கொன்றுபோட்டார்கள்; தேசத்துச்சனங்கள் அவனுடையஸ்தலத்தில் அவன் புத்திரஞ்சிய யோஷியாவை இராசாவாக ஏற்படுத்தி ௨௫ னார்கள்.—ஆமோன் செய்த மற்றக்கிரமங்கள் ௨௬ அல்லவா எழுதியிருக்கின்றன.—அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள தன் பிரேதவறையில் அடக்கம் பண்ணப்பட்டான்: அவன்புத்திரஞ்சிய யோஷியா அவனுக்குப்பின் இராசாவானான்.

௨௨. அதிகாரம்.

௧. யோஷியா நல்லாளுகைசெய்தல்: ௩. ஆலயத்தைப்புதுப்பித்தல்: ௮. தேவனருளிய வேத புத்தகத்தைப்பெறல்: ௧௫. உல்தானென்றுநீர்க்கதரிசியிடத்தில் அனுப்பப்பட்டபொழுது அவன்நீர்க்கதரிசனஞ்சொல்லல்.

யோஷியா அரசானத்தொடங்கினபொழுது அவனுக்கு எட்டுவயது, அவன்யெருஷலேமில்லே முப்பத்தொருவருஷம் அரசாண்டான்: அவன் மாதாவின் பெயர் இத்தா, அவன்பொஸ்காத்தாரா ௨ ன்சிய அதாயாவின் புத்திரி.—அவன் யெசு கோவா வின்பார்வைக்கு நன்மைசெய்து, தன்பிதாவாகியதாவீதின் எல்லாவழியிலும் வலப்புறம் இடப்புறஞ்சாயாமல்நடந்தான்.

௩ யோஷியா இராசா அரசாண்டபதினெட்டாம் வருஷத்தில், இராசா, யிஸ்ரவேலாமின் பெனத்திரனும், அச்சல்வியாவின் புத்திரனுமாகிய ஷாபா ௪ னென்னும் லேகனைநோக்கி, நீ பிரதான ஆசாரியஞ்சிய இல்கியாவிடத்தில் போய், யெசு கோவாவின் வீட்டில்கொண்டெவரப்பட்டதும், பாசந்காவலானரால் சனங்கனிடித்தில் வாங்கப்பட்டதமாகிய வெள்ளியைத் தொகையிட்டு,—

௫ .யெசு கோவாவின் ஆலயத்தின் வேலையைவிசாரிப்பவர்க்கையெலாப்பிக்கச்சொல்லு; அவர்கள் அதையெசு கோவாவின் ஆலயத்தின் இடிவுகளைப்புதுப்பிக்கும்படி, யெசு கோவாவின் ஆலயத்தின் வேலைக்காரராகிய,—தச்சருக்கும், சிற்பாசாஸ்திரிகளுக்கும், கற்சிற்பருக்கும், ஆலயத்தைப்புதுப்பிக்கும்படி மரமும்பொளிந்தகல்லும்வாங்குதற்கும், கொடுக்கவேண்டுமென்று சொல்லி, யெசு கோவாவினாலயத்துக்குப்பிணை.— ௭ அவர்கள் உண்மையாய்க்காரியத்தை நடத்தினப

டியினால், அவர்களிடத்தில் ஒப்பிக்கப்பட்டதிரவியத்தைக்குறித்து அவர்களிடத்திற் கணக்குக்கேட்கவிலை.

பிரதான ஆசாரியஞ்சிய இல்கியா லேகனை ௮ ஷாபானோக்கி, நான் யெசு கோவாவின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புத்தகத்தைக்கண்டேனென்றான். பின்பு இல்கியா அந்தப்புத்தகத்தை ஷாபானிடத்தில்கொடுக்க, அவன் அதை வாசித்தான்.—லேகனைஞ்சிய ஷாபான் இராசாவிடத்தில் வந்து, ஆலயத்திலே அகப்பட்ட திரவியத்தை உமதுதாசர்க்கேர்ந்து, யெசு கோவாவின் ஆலயத்தின் வேலையைவிசாரிப்பவர்க்கையிடில் ஒப்பித்தார்களைன்னுஞ்சமசாரத்தை, இராசாவுக்குத்தெரிவித்தான்.—லேகனைஞ்சிய ஷாபான், ஆசாரியஞ்சிய இல்கியா, என்னிடத்தில் ஒரு புத்தகங்காண்பித்தானென்று இராசாவுக்குச்சொல்லி, இராசாவுக்குமுன்பாக ஷாபான் அதைவாசித்தான்.—இராசா, நியாயப்பிரமாண புத்தகத்தில்கண் வாக்கியங்களைக்கேட்டபொழுது தன் வஸ்திரத்தைக்கிழித்தான்.—அப்பால் இராசா, ஆசாரிய ௯ யஞ்சிய இல்கியாவையும், ஷாபானின் புத்திரஞ்சிய அகேகாமையும், பீசாயாவின் புத்திரஞ்சிய அக்போரையும், லேகனைஞ்சிய ஷாபானையும், இராசாவின் தாசர்களில் ஒருவஞ்சிய அசாகியாவையும் நோக்கி,—நம்முடைய பிதாக்கள் இந்தப் ௧௩ புத்தகத்திலுள்ள வாக்குகளுக்குச் செலிகொடுத்து, எங்களைக்குறித்து இதில் எழுதியிருக்கிற யாவற்றின்படிக்கும் கடவாதபடியினால், எங்களுக்குவிரோதமாக யெசு கோவாவின் கோபம்மூண்டது; ஆதலால் நீங்கள்போய், என்னியித்தமும், சனங்களினியித்தமும், யூதாவியசத்தார் எல்லாநியித்தமும் கிடைத்த இந்தப்புத்தகத்தின் வாக்குகளைக்குறித்து யெசு கோவாவிடத்தில் கேட்டறியுங்களைன்று கட்டினாயிட்டான்.—அதின ௧௪ ல் ஆசாரியஞ்சிய இல்கியா, அகேகாம், அக்போர், ஷாபான், அசாகியா என்னுயிவர்கள் வஸ்திரசாலக்கு அதிகாரியாகிய அர்காசின் பெனத்திரனும் திக்பாவின் புத்திரனுமாகிய ஷல்லுயின் மனைவியான உல்தானென்றுநீர்க்கதரிசியிடத்தின்போய் அவளுடன் சம்பாஷித்தார்கள். அவன்யெருஷலேமைச்சேர்ந்த வித்தையாலயத்தில்வாசம்பண்ணினான்.

அவன் அவர்களைநோக்கி, யெசு கோவா, அயெசுவர்கள் என்னைக்கையிட்டீர், தங்களைத்தொழில் யாவற்றினாலும் என்னைக் கோப்பபடுத்தும்படி அந்நியதேவர்களுக்குத் தூபங்காட்டி வந்தபடியால், இந்தஸ்தானத்துக்குவிரோதமாக என்கோபம்மூளும், அது தணியமாட்டாது.—யூதாதே ௧௧ சத்து இராசா வாசித்த புத்தகத்திலுள்ள சமஸ்தவாக்குகளின் படிக்கும், இந்த ஸ்தானத்தின்மேலும் இதின்கணங்கன்மேலும் தீமையை வருவிப்

(௨௨) ௧. இரா. ௧௩. ௩௨. (௨௩) ௨. நானா. ௩௩. ௨௪, ௨௫. (௨௬) மத். ௧. ௧.—(௨௨. அதி. ௧.) ௨. நானா. ௩௪. ௧. யோச. ௧. ௧௩. (௨) உபா. ௧௨. (௩) ௨. நானா. ௩௪. ௮. (௪) அதி. ௧. ௨. அதி. ௧. ௨. சங். ௮. ௧. (௭) அதி. ௧. ௨. ௧. (௮) உபா. ௩. ௨. ௪. ௨. நானா. ௩௪. ௧. ௧. (௯) ௨. நானா. ௩௪. ௨. ௧. (௧௦) உபா. ௨. ௧. ௨. ௭. (௧௧) உபா. ௨. ௧. ௨. ௭. (௧௨) ௨. நானா. ௩௪. ௨. ௨. (௧௩) உபா. ௨. ௧. ௨. ௭. (௧௪) உபா. ௨. ௧. ௨. ௭.

பேடுநென்றுசொல்லுகிறொன்று, உங்களை என்னிடத்தில் அனுப்பினமனிதனுக்குச்சொல்லுவனென கள்.—யெகோவாவிடத்திற் கேட்டறியும்படி உங்கனையனுப்பின யூதாதேசத்து இராசாவுக்கு உயிரை, —கான் இரத்தல்தானத்திலுள்ளவர்கள் தங்கள் ஸ்தானத்துடன் பாரும் சாபமுமாவார்களென்று சொல்லி, நான் அவர்களுக்கு விரோதமாய் வசனித்ததை நீ கேட்டபொழுது மனமுருகி, யெகோவாவின் சமூகத்தில் உன்னைத்தாழ்த்தி, உன் வஸ்திரத்தைக்கிழித்து, எனக்குமுன்பாக அழுதபடியால், நான் உனக்குச் செவிகொடுத்தேன்.—கேள், உன் முன்னொரிடத்தில் உன்னைச் சேர்த்துக்கொள்ளவேன், நீ சமாதானத்தோடே பிரேதக்குழியில் சேர்க்கப்படுவாய்; இந்தவதவத்தின்மேல் நான் வருவிக்குந்தீமைமைய உன் உலகண்காணமாட்டாதென்று, —நீ கேட்டவாக்குகளைக்குறித்து இஸரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறொன்று சொல்லுங்கள், இப்படியே இஸரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறொன்றான்: பின்பு அவர்கள் திரும்பிவந்து இராசாவுக்கு இந்தவாக்குகளைத்தொரிவித்தார்கள்.

உக. அதிகாரம்.

க. சபையில் புத்தகத்தைவாசித்தல்: கூ. சனங்கள் உடன்படிக்கைசெய்தல்: ச. தேவபூசைக்கேற்றவைகளை அழித்தல்: ஸி. பெத்தேலின் வேதிகையை அசுசிப்படுத்தல்: உக. பஷா உற்சவத்தை ஆசரித்தல்: உச. துஷ்டசனங்களைத்தூர்த்திவிடல்: உக. தேவன் யூதா சனங்கள்மேல் கோபித்தல்: உக. யோஷியா யுத்தத்தில்சாதல்: கூக. அவன் புத்திரனாகிய யோவாகாஸ் சிறையிலகப்படல்: கூக. யோயாடேம் தீதானுகை செய்தல்.

பின்பு இராசா ஆள்கனையனுப்ப, அவர்கள், யூதாவிலும் யெருஷலேயிலும்யிருந்தமுதியோரெல்லாரையும் அவரிடத்தில் வரவழைத்தார்கள்.—

உ இராசாவும், அவனோடு யூதாவமிசத்தார் சமஸ்த சனங்களும், யெருஷலேயியர் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர் பெரியோர்யாவரும் யெகோவாவின் ஆலயத்துக்குப்போனார்கள்: அவன் யெகோவாவின் ஆலயத்தில் அகப்பட்ட உடன்படிக்கையின் புத்தகத்திலுள்ள சகலவாக்குகளையும் அவர்கள்செவிக்கேற வாசித்தான்.

க இராசா ஒருநாணருகேறின்று, யெகோவாவைப்பின்பற்றி நடக்கவும், அவருடைய கட்டளைகளையும், சாட்சிகளையும், விதிகளையும், பூரண இருதயத்தோடும் பூரண ஆத்தமத்தோடும் கைக்கொள்ளவும், புத்தகத்தில் எழுதப்பட்ட இந்த உடன்படிக்கைகளின் வாக்குகளைக் காக்கவும்,

யெகோவாவின் சந்நிதியில் ஒரு உடன்படிக்கைபண்ணினான். சனங்களெல்லாரும் அந்த உடன்படிக்கைக்கு இசைந்தார்கள்.—பாகாலுக்கும் அஷரிவிருட்சத்துக்கும், வாணத்தின் சகலசேனைகளுக்கும், செய்யப்பட்டிருந்த சகலபாத்திரங்களையும் யெகோவாவின் ஆலயத்தினின்று கொண்டுவரும்படி, இராசா, பிரதான ஆசாரியனாகிய இல்கியாவுக்கும், இரண்டாம்வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும், வாசற்காவலானருக்குக்கட்டளையிட்டான்: பின்பு அவன் யெருஷலேமுக்குப்புறம்பே கீதரோன் வெளியில் அவைகளைத்தகித்து, அவைகளின்சாம்பலைப்பெத்தேலுக்குக் கொண்டிபோனான்.—யூதா நகரங்களிலும், யெருஷலேயின் நான்குதிகைசகரினுமுள்ள உயர்ந்த ஸ்தானங்களில் தூபங்காட்டும்படி, யூதாதேசத்து இராசாக்கள் ஏற்படுத்திய பூசாரிகளையும், பாகாலுக்கும், சூரியனுக்கும், சந்திரனுக்கும், இராசிகளுக்கும், வாணத்திலுள்ள சகலசேனைகளுக்கும், தூபங்காட்டினவர்களையும் ஒழிவித்தான்.—அன்றியும் அவன் அஷரிமரத்தை யெகோவாவினால் யத்தினின்றுமெடுத்தது, யெருஷலேமுக்குப்புறம்பே கீதரோன்சிறற்றற்குக்கொண்டிபோய், கீதரோன்சிறற்றற்க்கரையில் அனைத்தகித்து, தூனாகும்படியிதித்து, அந்தத் தூன்களைச் சாதாரணசனங்களின் பிரேதக்குழிகள்மேலெறியும்படி செய்தான்.—யெகோவாவின் ஆலயத்திற்கருகே ஸ்திரிகள் அஷரிமரத்துக்காகத் தூங்குகிறாரெய்தசோதோமியருடையலீட்டை இடித்துப்போட்டான்.—யூதா நகரங்களினின்று சகல ஆசாரியர்களையும் புறப்படப்பண்ணி, கேபா தொடங்கிப்பேர்ஷேபாவரைக்கும் பூசாரிகள் தூபங்காட்டின உயர்ந்தஸ்தானங்களையாவையும் அசுசிப்பண்ணி, நகரத்தின் அபிபதியியையோசகாவின் பிரவேசவாசலில் பிரவேசிப்பவனுடைய இடதுபுறத்திலிருந்தவாசலின் அருகே யுள்ள உயர்ந்தஸ்தானங்களை இடிப்பித்தான்.—உயர்ந்தஸ்தானங்களின் ஆசாரியர்கள், யெருஷலேயிலுள்ள யெகோவாவின் வேதிகைக்குவராமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பத்தைப் புகித்தார்கள்.—ஒருவரும் மோலெக்குக்குத்தன் புத்திரனையாகிலும், புத்திரியையாகிலும் அக்கினியிற் செல்லப்பண்ணாதபடி, இன்னொருசந்தியாரின்தாழ்த்தபூமியிலுள்ள தொப்பேந்தலானத்தை அசுசிப்படுத்தி, —பேட்டையிலுள்ள நாதானமெல்கெல்கென்னும் அண்ணகனுடைய அறைக்கருகே யெகோவாவின் ஆலயத்தில் பிரவேசஸ்தானத்தில் யூதாதேசத்து ராசாக்களினால் சூரியனுக்கிடப்பட்டிருந்த குதிரைகளையும் அகற்றி சூரியனின் இரதங்களை அக்கினியில் தகித்தான்.—யூதாதேசத்து ராசாக்கள் ஆகாசின் மேலறையிற் றெ

(ஸ) உ.நாளா.கூச.உ.இ. (ஸ) சங்.இச.யெ. ஏசா.இள.ஸி. க.இரா.உ.க.உக. லேவி.உச.கூ.க.உ. எரே.உச.க. (ஸ) சங்.கூ.க.உ. ஏசா.இள.க.உ.—(உக. அதி. க.) உ.நாளா.கூச.உ.கூ.ஸி. (உ) அதி.உஉ.அ. (ச) அதி.உக.கூ.அ. (இ) ஒசி.யி.இ. செப்.க.ச. அதி.உக.கூ. (ஈ) அதி.உக.அ. உ.நாளா.கூச.ச. (எ) க.இரா.யி.ச.உச. எசேக்.யி.க.யி.க. (அ) க.இரா.ஸி.உஉ. (க) எசேக்.ச.ச.யி.—யி.ச. க.சாமு.உ.கூ. (ஐ) ஏசா.கூ.ஸி.கூ. எரே.எ.கூ. யோக.யி.இ.அ. லேவி.யி.அ.உக. உபா.யி.அ. எசேக்.உக.கூ.கூ. (யஉ) எரே.யி.கூ.யி.கூ. செப்.க.இ. அதி.உக.இ.

செய்தவேதிகைகளையும், மனுவேயெயே கோவா
 வினையத்தின் இரண்டு பிரகாரங்களிலும் செய்த
 வேதிகைகளையும், இராசா இடித்து அங்கிருந்து
 கொண்டுபோய் அவைகளின் தூண்களைத் தீரோன்சி
 ௨௩ ற்றற்றில் எறியும்படி செய்தான்.—இலரவேலரின்
 இராசாவாகிய சலோமோன் சீதோனியரின் அரு
 வருப்பான அஷ்தோரேத்நிமித்தமும், மோவாபி
 யரின் அருவருப்பான கிமோஷ்நிமித்தமும், அம்
 மோனியரின் அருவருப்பான மில்கோம் நிமித்த
 மும், யெரூஷலேமும் கெதிர்ப்புறத்திலுள்ள நாச
 கமலையின் வலப்புறத்திற் கட்டின உயர்ந்த ஸ்தா
 ௨௪ னங்களை, இராசா அகசிப்படுத்தி, —சிலைகளைத்
 தகர்த்து, அஷ்நிமரத்தைச் சேதித்து, அவைகளினி
 டங்களை மனிதரின் எலும்புகளால் நிரப்பினான்.
 ௨௫ பெத்தேலிலிருந்த வேதிகையையும், இலர
 வேலரைப்பாவரு செய்தப்பண்ணின நெபாத்
 தின்புத்திரனாகிய யெரோபேயாம் செய்த உயர்ந்
 ௨௬ த ஸ்தானத்தையும், வேதிகையையும் இடித்து,
 உயர்ந்த ஸ்தானத்தைத் தகித்துத் தூளாகும்படி
 மிதித்து, அஷ்நிமரத்தையும் தகித்தான்.—யோஷி
 யா திரும்பி மலையிலிருந்த பிரேதக்குழிகளைப்
 பார்த்து ஆனனுப்பி, பிரேதக்குழிகளிலிருந்த எ
 லும்புகளை எடுப்பித்து, இப்படி நடக்குமென்று
 தெரிவித்த தேவனுடைய தாசன் பிரசித்தப்ப
 ௨௭ டெத்திய யெ கோவா வின் வாக்கின்படி வேதி
 கையின்மேல் தகித்து, அதையகசிப்படுத்தினான்.—
 பின்பு அவன், நான்காண்டுகள் அந்ரத்தான் என்
 னவென்று கேட்க, அந்த ஊரார், யூதாவிருந்து
 வந்து, பெத்தேலிலுள்ள வேதிகைக்கு விரோத
 மாய் நீர் செய்த காரியங்களைப் பிரசித்தப்படுத்தின
 ௨௮ தேவனுடைய தாசனின் பிரேதவறையென்றார்
 கள்.—அதற்கவன் இருக்கட்டும்; அவன் எலும்பு
 களை ஒருவருந்தொட்ப்பாடென்றதினால் அவர்
 கள் அவன் எலும்புகளை ஷமாரியாவின் நிறும்
 வந்ததீர்க்கதரிசியின் எலும்புகளுடன் விட்டுவிட்
 ௨௯ டார்கள்.—யெ கோவா வைக்கோப்பப்படுத்தும்
 படி, இலரவேலரின் இராசாக்கள் ஷமாரியாவின்
 நகரங்களில் செய்த உயர்ந்த ஸ்தானங்களின் சக
 ல ஆலயங்களையும் யோஷியா அகற்றிவிட்டு,
 பெத்தேலில் அவன் செய்த யாவற்றின்படிக்கும்
 ௩௦ அவர்களுக்குஞ்செய்தான்.—அங்கே இருந்த உ
 யர்ந்த ஸ்தானங்களின் பூசாரிகள் யாவரையும் வே
 திகைகளின்மேல் கொன்று, அவைகளின்மேல்
 மனிதரின் எலும்புகளைத் தகித்து, யெரூஷலேமும்
 குப்போனான்.
 ௩௧ பின்பு இராசா இந்த உடன்படிக்கையின்புத்த
 கத்தில் எழுதியிருக்கிற பிரகாரம், உங்கள் தேவ
 னாகிய யெ கோவாவுக்குப் பஷ்காவைக்கொ
 ண்டாடுங்கென்று எல்லா சனங்களுக்குங்கட்

டனையிட்டான்.—இலரவேலரை நியாயம் விசா உ
 ரித்த நியாயாதிபதிகளின் காலத்திலாவது, இலர
 வேலருடைய இராசாக்களும் யூதாதேசத்து இ
 ராசாக்களுமாகிய இலர்களுடைய எந்தக்காலத்தி
 லுமாவது, அப்படி ஒரு பஷ்காகொண்டாடவில்
 ௩௨ லை.—யோஷியா அரசாண்ட பதினெட்டாம் உக
 வருஷத்தில், யெரூஷலேயிலே யெ கோவா
 வுக்கு இந்தப் பஷ்காகொண்டாடப்பட்டது.
 யெ கோவாவின் ஆலயத்தில் ஆசாரியனாகிய உச
 இல்கியா கண்டு எடுத்த புத்தகத்தில் எழுதியிருந்
 தவேதப்பிரமாணத்தின் வாக்குகளை நிறைவேற்
 ௩௩ றும்படி, யோஷியா, யூதாதேசத்திலும் யெரூ
 ஷலேயிலும் காணப்பட்ட பேய்வித்தைக்கார
 ரையும், மாந்திரிகரையும், தெராபீன்களையும், விக்
 கிரகங்களையும், சகல அருவருப்பானவைகளையும்
 அகற்றிவிட்டான்.—மோசேயின் நியாயப்பிரமா உ
 ணமுழுமைக்குமேற்கப்பூண இருதயத்தோடும்,
 பூண ஆத்துமத்தோடும், தன் பூணவல்லமையோ
 ௩௪ டும், யெ கோவாவிடத்தில்கிரும்பின் இராசா
 அவனுக்கு முன்னுமில்லை, பின்னுமில்லை.
 ஆனாலும் மனுவே குரோதந்தோற்றுவித்த அவ உச
 னுடைய சகல கிரியைகளினியித்தமும், யூதாவ
 மிசத்தாருக்கு விரோதமாய் மூண்ட மகாகோபத்
 தைவிட்டு யெ கோவா திரும்பவில்லை.—அதி உ
 ௩௫ ளல் யெ கோவா, நான், இலரவேலரை என்
 சமுகத்தினின்றும் அகற்றிவிட்டதுபோல, யூதா
 வமிசத்தாரையும் அகற்றிவிடுவேன், நான்தெரிந்
 தயெரூஷலேமென்னும் இந்தநகரத்தையும், என்
 ௩௬ நாமம் இவ்விடத்திலிருக்குமென்று நான் குறித்
 துச்சொன்ன இந்த ஆலயத்தையும், நான்தன்னிவி
 டுவேனென்றார்.—யோஷியாவின் மற்றக்கிரியை உசு
 களும், அவன் செய்த யாவும், யூதாதேசத்து இரா
 சாக்களுடைய சரித்திரப்புத்தகத்தில்லவா எழு
 தியிருக்கின்றன.
 அவன்காலத்தில் எகிப்து இராசாவாகிய பார் உக
 ௩௭ வோன் நேகோ, அஜூரிய இராசாவுக்கு விரோத
 மாய் யுத்தஞ்செய்யும்படி பிருத் நதியருகேபோ
 தபொழுது, யோஷியா இராசா அவனை எகிர்த்
 துப்போனான்: அவன் இவனை மெகிதோவிலே
 கண்டு கொன்றுபோட்டான்.—இவன் பணிலி கூ
 ௩௮ டைக்காரர் மரித்த இவனை ரத்தத்தில் மெகிதோவி
 லிருந்து யெரூஷலேமும் குக்குக் கொண்டு வந்து, இ
 வன் பிரேதவறையில் இவனையடக்கம்பண்ணி
 ளார்கள். பின்பு தேசத்தின் சனங்கள் யோஷி
 யாவின் புத்திரனாகிய யோவாகாசை அழைத்து
 அபிஷேகம்பண்ணி, அவன் பிதாவுக்குப்பின்
 ௩௯ அவனை இராசாவாக ஏற்படுத்தினார்கள்.
 யோவாகாஸ் அரசானத்தொடங்கின பொழு ௩௯
 து அவனுக்கு இருபத்து மூன்றுவயது; அவன் யெ

(௨௩) க.இரா.௨க.எ. (௨௪) யாத்.௨௩.௨௪. உபா.எ.௫.௨௫. (௨௫) க.இரா.௨உ.௨௮.௩௩. (௨௬) க.இரா.௨௩.௨. (௨௭) க.இரா.௨௩.௩. (௨௮) க.இரா.௨௩.௩. (௨௯) க.இரா.௨௩.௩. யாத்.௨௨.௨௩. க.இரா.௨௮.௪.௨. உ.நானா.௩௪.௫. (௩௦) உ.நானா.௩௫.௬. யாத்.௨௨.௩. எண்.௩.௨. உபா.௨௬.௨. (௩௧) உ.நானா.௩௫.௨௮.௨. (௩௨) உ.நானா.௩௫.௨௮.௨. (௩௩) அதி.௨௬.௩. ஆதி.௩௬.௨௬. லேவி.௨௬.௩. உபா.௨௮.௨. (௩௪) அதி.௨௮.௫. (௩௫) அதி.௨௬.௨. (௩௬) எரே.௨௬.௨. (௩௭) அதி. ௨௭.௨௮.௨. க.இரா.௨௬.௩. அதி.௨௬.௩. (௩௮) உ.நானா.௩௫.௨. சக.௨௬.௨. அதி.௨௬.௨. (௩௯) உ.நானா. ௩௫.௨.௬.௩. (௩௯) க.நானா.௩.௨. எரே.௨௬.௨. அதி.௨௬.௨.

ருஷலேயில் மூன்றுமாதம் அரசாண்டான். அவன்மாதாவின் பெயர் அமுற்றான்; அவன்விப்ரூ ௩௨ ஊராளுகிய எரேமியாவின் புத்திரி.—அவன் தன் பிதாக்கன் செய்த யாவற்றின் படிக்கும், யெகோவாவின் பார்வைக்குத் தீமை செய்தான்.—அவன் யெருஷலேயில் அரசாண்படி, பார்வோன் நேகோ அமாத் தேசத்திலுள்ள ரிபலாவில் அவனைக் கட்டி, தேசத்தார், அபராத்தமாய் தூறு கிக்கோர் வெள்ளியையும் ஒருகிக்கோர்பொன்னையுந்தாசிய மித்தான்.—பின்பு பார்வோன் நேகோ யோஷியாவின் புத்திரானுகிய இலியகேம் அவன் பிதாவாகிய யோஷியாவுக்குப் பின் ஏற்படுத்தி, அவன் பெயர் யோயாகீமென்று மாற்றி, யோவாகாசைக் கொண்டிப்போனான்: இவன் எகிப்துக்குப் போய் ௩௩ அங்கே மரணமடைந்தான்.—யோயாகீமென்பொன்னையும் வெள்ளியையும் பார்வோனுக்குக் கொடுத்தான்; பார்வோனின் கட்டளைப்படி அவனுக்குத் திறைகொடுக்கும் பொருட்டித் தேசத்தின்மேல்வீதமேற்படுத்தினான்: பார்வோன் நேகோவுக்குக் கொடுக்கும் பொருட்டித் தேசத்துச் சனங்களிடத்தில் அவரவருக்கு நியமிக்கப்பட்ட வீதப்படி, பொன் வெள்ளிகளை வாங்கினான்.

௩௪ யோயாகீம் அரசானத் தொடங்கினபொழுது அவனுக்கு இருபத்தைந்துவயது; அவன் யெருஷலேயிலே பதினொரு வருஷம் அரசாண்டான். அவன் மாதாவின் பெயர் செபுதா, அவன் ருமா ௩௪ ஊராளுகிய பிதாயாவின் புத்திரி.—அவன் தன் பிதாக்கன் செய்த யாவற்றின் படிக்கும், யெகோவாவின் பார்வைக்குத் தீமை செய்தான்.

உச. அதிகாரம்.

௧. யோயாகீம் பாபேலின் ஆளுகையைத் தள்ளல்: ௨. அவன் மரணமடைய யோயாகீன் தீதாய் ஆளுகை செய்தல்: ௩. அவனும் அவன் சனங்கள் அநேகருஞ்சிறையிலகப்படல்: ௪. சிதிகியா தீதாய் ஆளுகை செய்து பாபேலின் இராசாதிகாரத்தைத் தள்ளல்.

அவன்காலத்திலே பாபேல் இராசாவாகிய நெபுகத் நெத்சர்வந்தான், யோயாகீம் மூன்று வருஷம் அவனுக்காதினமாயிருந்தான்: பின்பு இவன் அவனுடைய இராசாதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.—யெகோவா தமது அடியாராகிய தீர்க்கதரிசிகளைக் கொண்டு சொல்லியவாக்கின் படி யூதாவைச் சங்கரிக்கும் பொருட்டு, யெகோவா அவனுக்கு விரோதமாய்க் கல்தேயரின் சேனாநகர்களையும், ஐரீயரின் சேனாநகர்களையும், மோவாபியரின் சேனாநகர்களையும், அம்மோன் சந்தியாரின் சேனாநகர்களையும் அனுப்பினார்.— ௩ மனுவேஷ யெருஷலேமைக் குற்றமற்ற இரத்தத்

தினால் நிரப்பி, குற்றமற்ற இரத்தஞ்சிந்தினையும், அவன் செய்த சகலபாவங்களையும், யெகோவா மன்னிக்கவில்லை.—ஆகையினால் யூதாவமிசத்தாரைத் தமது சமூகத்தினின்றும் அகற்றிவிடுகிறதற்கு, யெகோவாவின் வாக்கின்படி இவைவெல்லாம் அவர்களுக்கு நேரிட்டன.

யோயாகீமின் மற்றக்கிரமங்களும், அவன் செய்த யாவும், யூதாதேசத்து இராசாக்களின் சரித்திர புத்தகத்திலெல்லவா எழுதியிருக்கின்றன.—யோயாகீம் தன் முன்னோருடன் மகா நித்திரையடைந்தான்: அவனுக்குப் பின் அவன் புத்திரானுகிய யோயாகீன் இராசாவானான்.—பாபேலின் இராசா, எகிப்து நதிமுதல் பிரத்திவரைக்குமுள்ள எகிப்து இராசாவுக்குரிய யாவற்றையுந்தன் வசமாக்கிக்கொண்டபடியினால், எகிப்து இராசா தன் தேசத்தினின்றும் பின்னொருபொழுதும் வரவில்லை.

யோயாகீன் அரசானத் தொடங்கினபொழுது அவனுக்குப் பதினெட்டுவயது; அவன் யெருஷலேயிலே மூன்றுமாதம் அரசாண்டான். அவன் மாதாவின் பெயர் நிருஷ்தா, அவன் யெருஷலேயை நகரத்தானுகிய எல்லாதானின் புத்திரி.—அவன் தன் பிதாக்கன் செய்த யாவற்றின் படிக்கும், யெகோவாவின் பார்வைக்குத் தீமை செய்தான்.

அக்காலத்திலே பாபேல் இராசாவாகிய நெபுகத்தநெத்சரின் பணிவிடைக்காரர்கள் யெருஷலேயை முக்குவிரோதமாய்வர, நகரம் முற்றிக்கை செய்யப்பட்டது.—பாபேலின் இராசாவாகிய நெபுகத்தநெத்சர் நகரத்துக்கு விரோதமாய்வந்தபொழுது, அவன்பணிவிடைக்காரர் அதை முற்றிக்கை செய்தார்கள்.—யூதாதேசத்து இராசாவாகிய யோயாகீன், தன் மாதாவும், தன்பணிவிடைக்காரரும், தன் பிரபுகளும், தன் அதிபதிகளுமாகிய இவர்களோடு பாபேல் இராசாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனான்: தான் அரசாண்ட எட்டாம் வருஷத்தில் பாபேலின் இராசா இவனைப் பிடித்துக்கொண்டான்.—யெகோவா சொல்லிய பிரகாரம் அவன், யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷங்களையும், அரமணியிலுள்ள சகலபொக்கிஷங்களையும் கொண்டிப்போனான்; யெகோவாவின் ஆலயத்தில் சலோமோன் செய்துவைத்த பொற்பாத்திரங்களை யுந்துண்டித்தான்.—அன்றியும் யெருஷலேயிலுள்ள சகலசனங்களும், சகல பிரபுகளும், சகலபராக்கிரமவீரருமாகிய சிறைப்பட்டவர்கள் பதினாயிரம்பேரையும், சகலசிப்பரையும், கம்மாளரையும் கொண்டிப்போனான்: தேசத்தில் ஏழைகளையன்றி வெறொருவரும் மீதியாயிருக்கவில்லை.—யோயாகீனையும் பாபேலுக்குக் கொண்டு விடு

(௩௩) அதி.௨௩.௬. எரே.௩௨.௨௭. உ.நாளா.௩௬.௩. (௩௪) உ.நாளா.௩௬.௪. அதி.௨௪.௩௭. தானி.௧.௭. மத்.௧.௩௧. எரே.௨௨.௩௧.௩௨. எசேக்.௩௧.௩௪. (௩௫) வச.௩௩. (௩௬) உ.நாளா.௩௬.௫.—(௨௪.அதி.௧.) உ.நாளா.௩௬.௬. எரே.௨௩.௧.௧. தானி.௧.௧. (௨) அதி.௨௩.௩௭. எரே.௨௩.௧. எசேக்.௩௧.௩. (௩) அதி.௨௧.௨. அதி.௨௧.௨௧. அதி.௨௧.௩. (௪) உ.நாளா.௩௬.௪. எரே.௨௨.௩௩.௩௬. (௫) எரே.௩௭.௩௭. எரே.௪௬.௨. (௬) உ.நாளா.௩௬.௬. எரே.௨௪.௧. எரே.௨௨.௨௪.௨. உ.நாளா.௩௬.௬. (௭) தானி.௧.௧. (௮) எரே.௨௪.௧. எசேக்.௩௭.௩௨. எரே.௨௩.௧. அதி.௨௩.௨௭. எரே.௩௨.௨. (௯) அதி.௨௩.௩௭. வசா.௩௩.௬. தானி.௩.௨.௩. எரே.௨௩.௩. (௧௦) எரே.௨௪.௧. எரே.௩௨.௨. க.சாமு.௩௬.௩௬. அதி.௨௩.௩௨. எரே.௪௩.௭. (௧௧) உ.நாளா.௩௬.௩. எஸ்த.௨.௬. எரே.௨௨.௨௪.௪.

போனான்; இராசாவின் மாதாவையும், இராசாவின் மனைவியரையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின்பராக்கிரமசாலிகளையும், யெருஷலேமினிள்ளும் பாபேலுக்குச் சிறைப்படுத்திக்கொண்டபோனான்.—பாபேல் இராசாசகலபராக்கிரமசாலிகளாகிய ஏழாயிரம்பேரையும், சிற்பருங் கம் மாளருமாகிய ஆயிரம்பேரையும், யுத்தத்துக்கு வல்லவர் யாவரையும் சிறைப்படுத்தி, பாபேலுக்குக் கொண்டபோனான்.

பெ பாபேல் இராசா, அவனுக்குப்பிரதியாக அவன் சிறியபிதாவாகிய மத்தனியாவை இராசாவாக ஏற்படுத்தி, அவனுக்குச் சிதிகியாவென்று பெயர்நாமமிட்டான்.—சிதிகியா அரசாணத்தொடங்கியபொழுது, அவனுக்கு இருபத்தொருவயது; அவன் யெருஷலேமிலே பதினொருவருஷம் அரசாண்டான். அவன் மாதாவின் பெயர் அமுந்ரூள், அவன் விபிராணாகிய எரேமியாவின் பெருந்திரி.—அவன் யெகோவாவின் பார்வைக்கு யோயாகீம் செய்த யாவற்றின் படிக்கும் நீமை உய செய்தான்.—யெகோவா யெருஷலேமையும் யூதாவையும் தமது சமுக்கத்தினின்றும் அகற்றிவிடும்வரைக்கும் அவருடைய குரோதம் அவைகளின்மேல் நிலைநின்றது: சிதிகியா பாபேலின் இராசாவின் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

உரு. அதிகாரம்.

க. யெருஷலேமை முற்றிக்கைபோடல்: ச. சிதிகியா பிடிக்கப்படல்: அ. சனங்கள் சிறைபிடித்துக்கொண்டு போகப்படல்: டி. ஆலயத்தின் பொருளைக் கொள்ளையாடல்: டி. பி. பிரதானசனங்களைக் கொலைசெய்தல்: உ. உ. சிதலியாவிசாரிக்குங் கர்த்தாவாக ஏற்படல்: உ. பாபேலின் இராசாவிட்டத்திலேயோயாகீம் உன்னதம்பெறல்.

பின்பு அவன் அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தினத்தில் பாபேலின் இராசாவாகிய நெபுகத்நெச்சரும் அவன் சகலசேனையும் யெருஷலேமுக்கு விரோதமாய்வந்து சுற்றி உலங்கொத்தளங்களைக்கட்டினார்கள்.—சிதிகியா அரசாண்ட பதினொராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கைபோடப்பட்டது.—நாலாம் மாதத்தின் ஒன்பதாம் தினத்தில் பஞ்சம் நகரத்திலேகொடிநாயிற்று, தேசத்தின் சனங்களுக்கு உணவுப்பொருள் கொஞ்சமுமில்லை.

பின்பு நகரம் இடிக்கப்பட்டது, பராக்கிரமவீரர் யாவரும், இராத்திரிகாலத்தில் நகரத்திற்கு விரோதமாகக் கத்தேயர் சூழ்ந்து நிற்க, இராசதோட்டத்தைச் சேர்ந்த வாசலின் வழியே இரண்டுமதில் களுக்கிடையில் தப்பிச் சமூகியக்குரேநே ஒடிவிட்டார்கள்.—பின்பு கத்தேயரின் சேனை இரா

(யசு) எரே. இ. உ. உ. (யெ) எரே. க. எ. க. நாளா. க. ய. இ. உ. நாளா. க. ச. ய. (யசு) உ. நாளா. க. ய. க. எரே. க. எ. க. அதி. உ. க. க. (யசு) உ. நாளா. க. ச. ய. உ. (யசு) உ. நாளா. க. ச. ய. க. எசே. ய. எ. ய. இ.—(உரு) அதி. க.) உ. நாளா. க. ச. ய. எரே. க. ச. உ. எசே. க. (க) எரே. க. உ. (ச) எரே. இ. உ. எ. எரே. க. ச.—எ. எரே. இ. உ. எ. எசே. ய. உ. ய. உ. (சு) அதி. உ. க. க. எரே. இ. உ. க. (எ) எரே. க. க. எ. எசே. ய. உ. ய. க. (அ) எரே. இ. உ. ய. உ.—யசு. அதி. உ. ய. உ. எரே. க. க. (க) உ. நாளா. க. ச. ய. க. ச. எ. க. க. எரே. க. ச. ய. ஆமோ. உ. இ. (ய) நி. க. க. எரே. இ. உ. ய. ச. (யசு) எரே. க. க. (யசு) அதி. உ. ய. ச. எரே. க. க. ய. (யசு) அதி. உ. ய. எ. எரே. உ. எ. ய. க. உ. க. இரா. எ. ய. இ. க. இரா. எ. உ. எ. க. இரா. எ. உ. க. (யசு) யா. த. உ. எ. க. க. இரா. எ. ச. இ. ய. (யசு) க. இரா. எ. ச. எ. (யெ) க. இரா. எ. ய. இ. எரே. இ. உ. உ. க.

சாவைத் தொடர்ந்து போய், யெரிகோவின் சமூகியில் அவனைப்பிடிக்க, அவன் சகல சேனைகளும் அவனைவிட்டுச் சிறுண்டன.—அவர்கள் இராசாவைப்பிடித்து, ரிப்பாவில் இருந்த பாபேலின் இராசாவிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்கள் அவனுக்கு நியாயத் தீர்ப்புக்கொடுத்தார்கள்.—சிதிகியாவின் புத்திரரை அவன் கண்ணுக்கு முன் கொலைசெய்து சிதிகியாவின் கண்களைக் கெடுத்து, பித்தளைவில் கிட்டுப் பாபேலுக்குக் கொண்டபோனார்கள்.

பாபேலின் இராசாவாகிய நெபுகத்நெச்சர் அரசாண்ட பத்தொன்பதாம் வருஷத்தின் ஐந்தாம் மாதம் ஏழாந்தினத்தில், பாபேல் இராசாவின் பணிவிடைக்காரனும் காவல்சேனாபதியாகிய நெபூசராதான் யெருஷலேமுக்குவந்து,—யெகோவாவின் ஆலயத்தையும், அரமனையையும், பெரியோர்களின் வீடுகளையும், யெருஷலேமில் உள்ள பெரிய வீடுகளைல்லாவற்றையும் அக்கினியினாலே தகித்தான்.—காவல் சேனாபதியுடனிருந்த சகல சேனைகளும், யெருஷலேமைச் சூழ்ந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.—சனத்திரளில் மீந்திருந்தவர்களாகிய நகரத்தில் மீந்திருந்த சனங்களையும், தப்பி ஒடிப்பாபேல் இராசாவின் பட்சத்தில் சேர்ந்தவர்களையும், காவல்சேனாபதியாகிய நெபூசராதான் கொண்டபோனான்.—காவல்சேனாபதி திராட்சத் தோட்டங்களைக் காக்கவும், வேளாண்மை செய்யவும் ஏழைகளில் சிலரைத் தேசத்தில் இருக்கவிட்டான்.—யெகோவாவின் ஆலயத்திலிருந்த பித்தளைத் தூண்களையும், பீடங்களையும், யெகோவாவின் ஆலயத்திலிருந்த பித்தளைச் சமுத்திரத்தையும், கத்தேயர்கண்ட துண்டமாகி, பித்தளையைப் பாபேலுக்குக் கொண்டபோனார்கள்.—பாத்திரங்களையும், மசுசாம்பல் பாத்திரங்களையும், திரிவெட்டிகளையும், கரண்டிகளையும், ஆராதனைசெய்கிறதற்குப் பித்தளையினால் செய்யப்பட்ட சகல பாத்திரங்களையும் கொண்டபோனார்கள்.—அக்கினிப்பாத்திரங்களையும், கிண்ணங்களையும், பொற் பாத்திரங்களின் பொன்னையும், வெள்ளிப் பாத்திரங்களின் வெள்ளியையும், காவல்சேனாபதி கொண்டபோனான்.—யெகோவாவின் ஆலயத்துக்குச் சலோமோன் செய்த இரண்டு தூண்களும், ஒரு சமுத்திரமும் பீடங்களுமாகிய இற்தச் சகல பாத்திரங்களுடைய பித்தளைக்கு நிற்றையிலை.—ஒரு தூணின் உயரம் பதினெட்டுமூழும், அதின் கும்பம் பித்தளை: கும்பத்தினுயரம் மூன்றுமூழும்; வலை போன்ற கொட்டுவலையும் கும்பத்தின்மேலே சுற்றிலுமிருந்த மாதூளம்பழமும் எல்லாம் பித்த

னை: மற்றத்தனணும் இதுபோலவே வலைபோன்ற கொட்டுவெலையுள்ளதாயிருந்தது.

வஅ காவற்சேனாபதி, பிரதான ஆசாரியனாகியசெ ராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகியசெப் பனியாவையும், வாசற்காவற்காரராகிய மூன்று வக பேரையும் கொண்டபோனான்.—அவன் நகரத் தினின்றும் யுத்தவீரருக்கதிபதியையும், இராசா வின் சமுகத்தில்நிற்பவர்களுக்கும்எனநகரத்திற் காணப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின்சனங் களைத்தொகையிடுகிறசேனைகளிற் பிரதான லேக கனையும், நகரத்திற் காணப்பட்ட சனங்களில் உய அறுபதுபேரையும்பிடித்து,—காவல் சேனாபதியா கிய நெபூசராதான் ரிப்பலாவிவருந்த பாபேல் இ உக ராசாவிடத்தில் கொண்டுவந்தான்.—பின்பு பா பேலின் இராசா அமாத்தேசத்தைச்சேர்ந்த ரிப் லாவில் அவர்களைவெட்டிக் கொலைசெய்தான். இவ்வதமாய் யூதாசனங்கத்தங்கத்தேசத்தினின் றுங்கொண்டுபோகப்பட்டார்கள்.

உஉ பாபேலின் இராசாவாகிய நெபுகத்தெந்சர், யூதாதேசத்திலேயிருக்கும்படி விட்ட சனங்க ளுக்கு, ஷாபானின் பௌத்திரனும் அகீகாமின் புத்திரனுமாகிய கிதலியாவைத் தேசாதிபதியாக உறப்படுத்தினான்.—பாபேல் இராசா கிதலியாவைத் தேசாதிபதியாக ஏற்படுத்தினானென்று சகல சே னாபதிகளும், அவர்களுடைய சனங்களும்கேள் விப்பட்டபொழுது, நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேலும், கரியாவின் புத்திரனாகியயோகா னனும், நிதோபாத்தியனாகியதன்குமேத்தின்புத் திரனான செராயாவும், மாகாத்தியனான ஒருவனு டைய புத்திரனாகிய யசனியாவும், தங்கத்தங்கத் தனங்களோடு மிஸ்பாவிவருந்த கிதலியாவிடத்

தில்போனார்கள்.—கிதலியா அவர்களை நோக்கி, உச கல்தேயருக்குப் பணிவிடைக்காரராவதற்கு நீங் கள் பயப்படவேண்டாம்: நீங்கள் தேசத்தில்வா சம்பண்ணி, பாபேல் இராசாவிடத்தில்சேவித்து வாருங்கள், அதினால் உங்களுக்கு நன்மையுண் டாருமென்றுசொல்லி, அவர்களுக்கும் அவர்கள் சனங்களுக்கும் ஆணையிட்டான்.—எழாம்மாதத் உடு தில்இராசவமிசத்தில்தோன்றிய இலீஷாமாவின் பௌத்திரனும் நிதனியாவின் புத்திரனுமாகிய இஷ்மாவேலும், அவனோடுபெத்துப்பேரும்வந்து, கிதலியாவும் மிஸ்பாவில் அவனோடுருந்த யூத ருங் கல்தேயரும் இறந்துபோரும்படி அடித்தார் கள்.—சிறியோர் பெரியோராகிய சகலசனங்க உஉ ளும், சேனாபதிகளும், கல்தேயருக்குப்பயப்பட் டதினால், எழுந்து எகிப்துக்குப்போனார்கள்.

யூதாதேசத்துஇராசாவாகியயோயாகீன் சிறை உஉ பிடிக்கப்பட்டமும்பத்தேழாம்வருஷத்தின்பன் னிரண்டாம்மாதம் இருபத்தேழாந்நினத்தில் பா பேலின் இராசாவாகிய ஏவில்மிரோதக் தான்அ ரசானத்தொடங்கின வருஷத்தில், யூதாதேசத்து இராசாவாகிய யோயாகீனின் தலையையுயர்த்தி அவனைச் சிறைச்சாலையில்நின்று விடுவித்து,— இவனுடன் பிரியமாய்ப்பேசி, பாபேலிலே தன்உஅ னுடனிருந்த இராசாக்களின் சிங்காசனங்களுக் குமேலாக இவன்சிங்காசனத்தை ஸ்தாபித்து,— சிறைச்சாலையின் வஸ்திரங்களைமாற்றினான்: இ உஉ வன் தன் ஆயுள்முழுவதும்அவன்சமுகத்தில்போ சனபானம்பண்ணினான்.—இவன் தன் ஆயுள்பரி கூய யத்தம், நான்வீதமாக இராசாவினால் கொடுக்கப் பட்ட செலவு வாங்கிக்கொண்டான்.

(வஅ) எரே.இஉ.உச, க.நானா.க.யச. எஸ்ரா.எ.க. எரே.உக.க. (யக) எரே.இஉ.உடு. எஸ்த.க.யச. (உக)லேவி. உச.கூ. உபா.உஅ.கூ.கச. அதி.உக.உஎ. (உஉ) எரே.சய.டு.(உக)எரே.சய.எ.அ.க. (உடு) எரே.சக.க.உ.(உக) எரே.சக.ச.எ. (உஎ) எரே.இஉ.கக. ஆதி.சய.யக.உய. உ.சாமு.க.எ.

நாளாகமத்தின் முதலாம் புத்தகம்.

க. அதிகாரம்.

க. நோவாவரைக்குமுள்ளவமிசவரலாறு: டு. யாப் பேத்தின் வமிசவரலாறு: அ. காமின் வமிசவரலாறு: யெ. சேமின் வமிசவரலாறு: உச. ஆபிரகாமின் வமிசவரலாறு: உக. இஷ்மாவேலின் வமிசவரலாறு: கூ. கேத்தூராளின் வமிசவரலாறு: கூடு. ஏசாவின் வமிசவரலாறு: சக. அவன் வமிசத்தலைவரின் பெயர்.

உ. ஆதாம், சேத்து, ஏனோஷ், -கேனான், மகலாலே கூ. யேல், யாரேத்து, -ஏனோகு, மெத்தாஷலாகு, லா ச. மேகு, -நோவா, லெஷம், காம், யாப்பேத்து.

டு. யாப்பேத்தின் புத்திரர்; கோமர், மாகோக், மாதாய், யாவான், தூபால், மேஷெக், தீராஸ். -கூ. கோமரின் புத்திரர்; அஷ்கினஸ், ரீபாத்து, தொகர்மா. -யாவானின் புத்திரர்; எல்ஷா, தர்ஷிஷ், கித்தீம், தோதாளிம்.

அ. காமின் புத்திரர்; கூஷ், மிஸ்ராயீம், பூற்று, கூ. கானான். -கூஷின் புத்திரர்; சேபா, அவிலா, சப்தா, ராமா, சப்தேகா. ராமாவின் புத்திரர்; ஷேபா, தேதான். -கூஷ் நிம்ரோத்தைப்பெற்றான்: இவன் பூமியிலே பரக்கிரமசாலியாகத் தொடங்குகினான். -மிஸ்ராயீம், லூதியரையும், அனாமிய லு. உரையும், லிகாயீயரையும், நப்துகியரையும், -பத்தூருசியரையும் பெலிஸ்தியருக்கு ஆகி பிதாவாகிய கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றார். -கானான், சீதோனென்னும் சேஷ்ட புத்திரனையும், ஏத்தையும், -எபூசியரையும், எமோலு. ரியரையும், கிர்காஷியரையும், -ஈவியரையும், லுக. அர்யீயரையும், சீனியரையும், -அர்வாதியரையும், சேமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

யெ. சேமின் புத்திரர்; எலாம், அஜூர், அர்ப்சாத், லூத்து, அராம், ஊத்ச், கூல், கேத்தேர், மேலு. ஷெக். -அர்ப்சாத், ஷேலாவைப்பெற்றான், லுக. ஷேலா ஏபேரைப்பெற்றான். -ஏபேருக்கு இரண்டபுத்திரர் பிறந்தார்கள்: ஒருவனுடைய நாட்களில் பூமிபகுக்கப்பட்டபடியினால் அவனுக்குப் பேலேக் என்னும் பேராயிற்று: அவன் சகோதர லு. னுக்குப்பேர்யோக்தான். -யோக்தான் அல்மோதாத்தையும், சலேப்பையும், ஆசர்மாவேத்தையும், உச. யாராகையும், -ஆதோராமையும், ஊசாலையும், உச. திக்லாவையும், -எபாலையும், அபிமாவேலையும், லுக. ஷேபாவையும், -ஒப்பீரையும், அவிலாவையும், யோபாப்பையும் பெற்றான். இவர்களைல்லாரும் யோக்தானின் புத்திரர்.

ஷெக், அர்ப்சாத், ஷேலா, -ஏபேர், பே உச. உருலேக், ரேகூ, -சேருக், நாகோர், தேராக், -ஆபி உச. உராமாகிய ஆபிரகாம், -ஆபிரகாமின் புத்திரர்; ஈ உச. சாக்கு, இஷ்மாவேல்.

இவர்கள் வமிசவரலாறு: இஷ்மாவேலின் உச. சேஷ்டபுத்திரனாகிய நெபாயோத், கேதார், அத்தியேல், மிப்சாம், -மிஷ்மா, தாமா, மாசா, ஆ. கூய்தாத், தேமா, -எத்தார், நாபிஷ், கேத்மா இவர் கூகன் இஷ்மாவேலின் புத்திரர்.

ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூ கூ. ரானின் புத்திரர்: சிம்ராண், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், லூகா. யக்ஷானின் புத்திரர் ஷேபா, தேதான். -மீதியானின் புத்திரர்; எப்பா, கூ. எப்பேர், ஆனோக், ஆபிதா, எல்தா. இவர்களைல்லாரும் கேத்தூரானின் புத்திரர். -ஆபிரகாம் ஈசாக் கூசகைப்பெற்றான். ஈசாக்கின் புத்திரர்; ஏசாவு, இலரவேல்.

ஏசாவின் புத்திரர்; எல்பாஸ், ரேருவேல், எ. கூ. லூஷ், யாலாம், கோரா. -எல்பாசின் புத்திரர்; கூ. தேமான், ஒமார், செப்பீ, காத்தாம், கேனூஸ், திம்னான், அமலேக். -ரேருவேலின் புத்திரர்; நாகாத் கூ. என், சேராக், ஷம்மா, மீசா. -சேயீரின் புத்திரர்; கூ. லோத்தான், ஷோபால், சிபியோன், ஆனூ, தீஷோன், எட்சர், தீஷான். -லோத்தானின் புத்திரர்; ஒரி, ஒமாம்: லோத்தானின் சகோதரி திம்னான். -ஷோபாலின் புத்திரர்; அல்யான், மான சயகாத்து, எபால், ஷெப்போ, ஒனாம். சிபியோனின் புத்திரர்; அயா, ஆனூ. -ஆனூவின் புத்திரன்; தீசகஷோன். தீஷோனின் புத்திரர்; அம்ராம், எல்பான், ஈத்தரான், கிறூன். -எத்தேசீரின் புத்திரர்; சஉ. பில்க்கான், சவான், யாகான். தீஷோனின் புத்திரர்; ஊதல், ஆரான்.

இலரவேலர்மேல் அரசன் அரசானுமுன்னே, சக. ஏதோம்தேசத்தில் அரசாண்ட இராசாக்களினவர்கள்: பேயோரின் புத்திரன் பேலா: அவன் நகரத்தின்பேர் தின்காபா. -பேலா இறந்துபோக, சச. பொதல்ஸ்ரு ஊரானாகிய சேராகின் புத்திரனான யோபாப் இராசாவானான். -யோபாப் இறந்து சடுபோக, அவனுக்குப் பின்பு தேமானியரின் தேசத்தானாகிய ஊஷாம் இராசாவானான். -ஊஷாம் சச. இறந்துபோக, அவனுக்குப் பின்பு பேதாத்தின் புத்திரனாகிய ஆதாத் இராசாவானான்: இவன் மீதியானியரை மோவாபின் வெளியிலே முறிய அடித்தான்: இவன் நகரத்தின்பேர் ஆலீத். -ஆ. சவ

(க. அதி. க.) ஆதி. ச. உரு. உச. (டு) ஆதி. ய. உ. (அ) ஆதி. ய. கூ. (ய) ஆதி. ய. அ. ய. கூ. (யஉ) உபா. உ. உஉ. (யக) ஆதி. ய. ய. டு. (யஎ) ஆதி. ய. உஉ. உக. (யக) ஆதி. ய. உரு. (உய) ஆதி. ய. உச. (உச) ஆதி. ய. க. ய. லூக். கூ. கூ. (உரு) ஆதி. ய. க. ய. டு. (உஎ) ஆதி. ய. எ. டு. (உஅ) ஆதி. உ. க. உ. கூ. ஆதி. ய. க. ய. டு. (உக) ஆதி. உரு. ய. கூ. - ய. க. (கூ) ஆதி. உரு. ய. ச. (கஉ) ஆதி. உரு. க. உ. (கச) ஆதி. உ. க. உ. ஆதி. உரு. உரு. (கடு) ஆதி. கூ. கூ. (கசு) ஆதி. கூ. கூ. ய. க. (கஅ) ஆதி. கூ. கூ. உ. ய. (கக) ஆதி. கூ. கூ. உ. உ. (சய) ஆதி. கூ. கூ. உ. கூ. (சக) ஆதி. கூ. கூ. உ. ரு. உச. (சஉ) ஆதி. கூ. கூ. உ. எ. (சக) ஆதி. கூ. கூ. கூ. க.

தாத் இறந்துபோக, அவனுக்குப்பின்பு மஸ்ரேக் சஅ கா ஊராகுகிய சம்லா இராசாவானுன்.—சம்லா இறந்துபோக, அவனுக்குப்பின்புநதியாரமான ரேகோபோத்தானுகிய ஷவுல் இராசாவானுன்.—சக ஷவுல் இறந்துபோக, அவனுக்குப்பின்பு அக் போரின புத்திரனை பாகாலானுன் இராசாவா டுய னுன்.—பாகாலானுன் இறந்துபோக, அவனுக்குப்பின்பு ஆதாத் இராசாவானுன்: இவன்நகரத்தின்பேர்பாயி; இவன் மனைவியின்பேர் மெகே தாபேல்; இவன் மேசகாவினுடைய புத்திரியாகிய மத்ரேத்தின்புத்திரி.

டுக ஆதாத்மரித்தபின், ஏதோமில் ஏற்பட்டபிரபுகள்: திம்ஹிரபு, அல்யாபிரபு, ஏத்தேத்திரபு, -டுஉ அகோலிபாபிரபு,வலாபிரபு,பிஹென்பிரபு, -டுக கேளுஸ்பிரபு, நேமான்பிரபு, மிப்சார்பிரபு, -டுச மத்தியெல்பிரபு, சராம்பிரபு. இவர்களே ஏதோ மின் பிரபுகள்.

உ. அதிகாரம்.

க. இலரவேலின்வமிசவரலாறு: கூ. யூதாவின்வமிசவரலாறு: லக. ஈஷாயின் சந்ததியார்: லஅ. கா லேபின்வமிசவரலாறு: உக. எச்சரோனின்வமிசவரலாறு: உடு. இரகமேலின்வமிசவரலாறு: கூச. ஷேஷானின் வமிசவரலாறு: சஉ. கா லேபின்புத்திரனாகிய மேஷாவின் வமிசவரலாறு: டுய. ஊரின்புத்திரனாகிய காலேபின் வமிசவரலாறு.

இலரவேலின்புத்திரர்: ரூபேன், ஷமியோன், லேவி, யூதா, ஈஷகார், செபுலோன், -தான், யோசெப்பு, பேன்யாமீன், நப்தாலி, காத்த, ஆஷேர்.

க யூதாவின் புத்திரர்: எர், ஒனான், ஷேலா: இம் மூவரும் ஐீவாவின் புத்திரியாகிய கானானியஸ்திரியிடத்தில் அவனுக்குப்பிறந்தவர்கள். யூதாவின் சேஷ்ட புத்திரனாகிய எர்தமதுசமுக்கத்தில் துஷ்டனாயிருந்தபடியால், யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்.—அவன் மருமகனாகிய தாமார் அவனுக்குப்பேரேசையும்சேராவையும்பெற்றான். யூதாவின் புத்திரர் ஆகஹ்ந்துபேர்.—டு பேரேசின் புத்திரர்; எச்சரோன், ஆழல்.—சேரா கவின் புத்திரர்; சிம்றி, ஏதான், எமான், கல்கோல், ஏ தாறு: இவர்கள் ஆகஹ்ந்துபேர்.—கர்மியின்புத்திரன் சபிக்கப்பட்டபொருளைக்குறித்துக் கட்டினமீறி, இலரவேலரைக் கலங்கப்பண்ணின அ ஆகான்.—ஏதானின்புத்திரர்; அசரியா.—எச்சரோனுக்குப்பிறந்தபுத்திரர்; இரகமேல், ராம், கில ஹபாய்.—ராம் அம்மின்தாணைப் பெற்றான்; அம்மின்தாபு யூதா புத்திரரின் பிரபுவாகிய நாக்க ஷேஷானைப் பெற்றான்.—நாக்கேஷான் சல்லாவைப் பெற்றான், சல்லா போவசைப்பெற்றான்,—போவஸ் ஒபெத்தைப்பெற்றான், ஒபெத் ஈஷாயைப் பெற்றான்.

ஈஷாய்இலியாப்பென்னும்சேஷ்டபுத்திரனை லக யும், அபீனாபப்பென்னும்இரண்டாம்புத்திரனை யும், ஷம்மாவென்னும் மூன்றாம்புத்திரனையும், -நிதனெலென்னும் நாலாம்புத்திரனையும், ரத்தாயி ஷயென்னும் ஐந்தாம்புத்திரனையும்,—ஒத்தசேமென் டினும் ஆறாம்புத்திரனையும், தாவீதென்னும் ஏழாம் புத்திரனையும் பெற்றான்:—அவர்கள் சகோதரிகள் ஷசேருயா, அபீகயில். சேருயாவின் புத்திரர்; அபீஷாய், யோவாப், அசாகேல் என்னும் மூன்று பேர்.—அபீகயில் அமாசாவைப்பெற்றான்: அமாயெ சாவின் பிதா இஷமீவேலனாகிய எத்தெர்.

எச்சரோனின் புத்திரனாகிய காலேபு தன் மயானைவியாகிய அருபான் வழியாய் எரீயோத்தைப் பெற்றான்: அவன்புத்திரர்; ஏஷேர், ஷேலாபாப், அர்தோன்.—அருபான் இறந்தபின்பு, காலேபு லக எப்ருத்தை விவாகம்பண்ணினான், இவன் அவனுக்கு ஊரைப்பெற்றான்.—ஊர் ஊரியைப்பெற்ற உயருன், ஊரி பெத்தலேலைப்பெற்றான்.

பின்பு எச்சரோன் அறுபதுவயதில் கிலியாத் உக தின் பிதாவாகிய மாகீரின் புத்திரியை விவாகம் பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவளவனுக்குச் செகப்பைப்பெற்றான்.—செகப்ப, யாயீ உஉரைப்பெற்றான், இவனுக்குக்கிலியாத் தேசத்தில் இருபத்துமூன்றுபட்டணங்களிருந்தன.—அவன் உக கிஐரேயும், அராமையும், யாயீரின் கிராமங்களையும், கேளுத்தினுள் கிராமங்களாகிய அறுபது ஊர்களையும், அவர்களிடத்திலே பெற்றுக் கொண்டான். இவைகெல்லாம் கிலியாத்தின் பிதாவாகிய மாகீரின் புத்திரருக்குரியன.—காலே உசபின் ஊரான எப்ருத்தாவில் எச்சரோனிற்று போனபின்பு, எச்சரோனின் மனைவியாகிய அபீயான் அவனுக்குத் தெக்கோயாவின் பிதாவாகிய அஐரேரைப்பெற்றான்.

எச்சரோனின் சேஷ்டபுத்திரனாகிய இரகமே உடுவின் புத்திரர், சேஷ்டபுத்திரனாகிய ராம், யூனா, ஒறென், ஒத்தசேம், அகியா.—அத்தாரானென்று உஉ பெயருள்ள வேறொரு மனைவியும் இரகமேலுக்கு இருந்தான்; இவன் ஒனாமின் மாதா.—இரகமே உஎவின்சேஷ்டபுத்திரனாகிய ராமின்புத்திரர் மாஸ், யாமின், எக்கேர்.—ஒனாமின் புத்திரர் ஷம்மாய் உஅயாதா. ஷம்மாயின் புத்திரர்; நாதாபு, அபிஐரீர்.—அபிஐரீரின் மனைவியின்பேர் அபிகயில், அவன் உக அவனுக்கு அகபானையும், மோலித்தையும் பெற்றான்.—நாதாபின் புத்திரர்; சேலெத் அப்பாயிம்: கூயிசேலெத் புத்திரரில்லாமல் மரித்தான்.—அப்பாயிசேலெத் புத்திரர்; ஈஷேயி. ஈஷேயின் புத்திரர்; ஷேஷான். ஷேஷானின் சந்ததியார்; அக்லாய்.—ஷம்மாயின் சகோதரனாகிய யாதாவின் புத்திரர்; கூஉ எத்தெர், யோனாதான்: எத்தெர் புத்திரரில்லாமல் மரித்தான்.—யோனாதானின் புத்திரர்; பெ கூக

(சஅ) ஆதி.கக.கௌ. (டுய) ஆதி.கக.கக. (டுக) ஆதி.கக.சய.—(உ. அதி.க.) ஆதி.உக.கஉ. (க) ஆதி.கஅ.க. எண். உக.யக. ஆதி.கஅ.உ.எ. (ச) ஆதி.கஅ.உக.ய. மத்.க.க. (டு) ஆதி.சக.யஉ. ருத்.ச.யஅ. (க) யோச.எ.க. க.இரா. ச.கக. (ஏ) ஆதி.ச.க. யோச.க.யஅ. (க) மத்.க.ச. வச.யஅ.சஉ. (ய) ருத்.ச.யக.உய. மத்.க.ச. எண்.க.எ. (யக) ருத். ச.உக. மத்.க.டு. (யக) க.சாமு.யக.க.க. (யக) உ.சாமு.உ.யஅ. (யஎ) உ.சாமு.யஎ.உ.டு. (யக) வச.டுய. (உய) யாத்.கக.எ. (உக) எண்.உஎ.க. (உக) எண்.கஉ.சக. உபா.க.யச. யோச.யக.ய.

லெத்து, சாசாவென்பவர்கள். இவர்கள் இரகமே
வெண்புத்திரர்.

௩௪ வேஷானுக்குப் புத்திரிகளேயன்றி, புத்திர
ரில்லை. வேஷானுக்கு யாகாவென்று பெயருள்ள
எகிப்தியனொருவன் பணிவிடைக்காரனாயிருந்
டுதான்.—அவன் தன் புத்திரியைத்தன்பணிவிடை

க்காரனாகிய யர்காவுக்கு விவாகஞ்செய்துகொ
டுத்தான்; அவன் அவனுக்கு அத்தாயியைப்பெற்
டுதான்.—அத்தாயி நாதானைப்பெற்றான், நாதான், சா
௩௬ பாத்தைப்பெற்றான்,—சாபாத் இப்லாலைப்பெற்
டுதான், இப்லால் ஒபெத்தைப்பெற்றான்,—ஒபெத்
யெகுவைப்பெற்றான், யெகூ அசரியாவைப்
௩௭ பெற்றான்,—அசரியா எலெத்தைப்பெற்றான், எ
௪௦ பெத்தல் எலியாசாவைப்பெற்றான்,—எலியாசா
செல்மாவைப்பெற்றான், செல்மால் உஷ்லுமைப்
௪௧ பெற்றான்,—உஷ்லும் இசுமியவைப்பெற்றான்,
இசுமிய இலீஷாமாவைப்பெற்றான்.

௪௨ இரகமேவின் சகோதரனாகிய காலேபின் புத்
திரர், சீப்பின் பிதாவாகிய மேஷாவென்னுஞ்
சேஷ்டபுத்திரன், எப்ரோனின் பிதாவாகிய மா
௪௩ ரேஷாவின் புத்திரர்.—எப்ரோனின் புத்திரர்; கோ
௪௪ ரா, தப்புவா, ரேக்கேம், ஷிமா.—ஷிமா, யோர்
கோவாயின்பிதாவாகிய இராகாமைப்பெற்றான்;
௪௫ ரேக்கேம் ஷம்மாவைப்பெற்றான்.—ஷம்மாயின்
புத்திரன் மாகோன்; மாகோன் பேத்திரின் பிதா.—
௪௬ காலேபின் வைப்பாட்டியாகிய எபா, ஆரானை
யும், மோத்சாவையும், காசேசையும் பெற்றான்;
௪௭ ஆரான் காசேசைப்பெற்றான்.—யாதாயின் புத்
திரர்; ரேக்கேம், யோதாம், கேஷாம், பேலேத்,
௪௮ எபா, ஷாகாப்.—காலேபின் வைப்பாட்டியா
கிய மாகான், ஷேபேரையும், திர்கானாவையும்
௪௯ பெற்றான்.—அவன் மம்மன்னுவின் பிதாவாகிய
ஷாகாப்பையும், மப்பேனாவும் கிபியாவுக்கும்
பிதாவாகிய ஷிவாவையும், பெற்றான்; காலே
பின் புத்திரி அக்கான்.

௫௦ எப்ரத்தானின் சேஷ்ட புத்திரனாகிய ஊரின்
புத்திரரான காலேபின் புத்திரர்; கீரியாத் எயா
௫௧ ரீயின் பிதாவாகிய ஷோபால்,—பேதலகேயின்
பிதாவாகிய சல்மா, பேத்காதேரின் பிதாவாகி
௫௨ ய ஆரேப்.—கீரியாத் எயாரீயின் பிதாவாகிய ஷோ
பாவின் புத்திரர்; ஆரோவையும், அத்தியயினு
௫௩ கோத்தியர்களும்.—கீரியாத் எயாரீயின் குடும்பத்
தார்; இத்தியர், பூசியர், இமாத்தியர், மிஷா
கியர்; இவர்களினின்றும் சரியாகியரும், எஷ்தா
௫௪ வுலியரும், தோன்றினார்கள்.—சல்மாவின் சந்த
தியார்; பேதலகேயியர், நிதோபாத்தியர், பேத்
யோவாப்பென்னும் அதரோத்தாரர், மானகேத்
௫௫ தியர் சோரியரினும் பாதிச்சணங்கன்.—யாபேசிற்
குடியிருந்த கணக்கரின் குடும்பத்தார்; திராத்தி
யர், ஷிமியாத்தியர், சுக்காத்தியர். இவர்கள் ரே

காப் வயிசத்துக்குப் பிதாவாகிய எமாத்நின்சன்
ததியாரானகேனியர்.

௩. அதிகாரம்.

க. தாலீதின் வயிசவரலாறு: டி. சலோமோனின்
வயிச வரலாறு: டிஎ. யெகொனியவின் வயிச
வரலாறு.

தாலீதுக்கு எப்ரோனிலே பிறந்தபுத்திரர்; யெ
௬ லரியேலூரானாகிய அகிலேவாயினிடத்திலே
பிறந்த அம்னேன் சேஷ்டபுத்திரன்; கர்மேவின்
௭ ஊரானாகிய அபீசயிலினிடத்திலே பிறந்த தா
னியேல் இரண்டாம் புத்திரன்.—கிஷூரின் இராசா
௮ வாகிய தல்மாயின் புத்திரியான மாகான் பெற்ற
அப்ஷாலோம் மூன்றாம் புத்திரன்; அகீத்பெற்
ற அதோனியா நாலாம் புத்திரன்.—அபீதான்
௯ பெற்ற ஷிபத்தியா ஐந்தாம் புத்திரன்; அவன் ம
னாவியாகிய எக்லான் பெற்ற இத்தியாம் ஆறாம் புத்
திரன்.—இந்த ஆறுபுத்திரரும் அவனுக்கு எப்ரோ
௧ னிலே பிறந்தார்கள்; இவன் அங்கே ஏழு வருஷ
மும் ஆறுமாதமும் அரசாண்டான்: யெருஷலே
மில் முப்பத்து மூன்று வருஷம் அரசாண்டான்.—
௨ யெருஷலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்; அம்
௩ டியேவின் புத்திரியாகிய பத்தேஷாவின் டித்தி
லே ஷிமியா, ஷோபாப், நாதான், சலோமோ
௪ ன் நாலுபேர்:—இபார், இலீஷாமா, இலீப்பே
௫ லேத், நோகா, நெப்பேத், யபீய்,—இலீஷா
௬ மா, இலியாதா, இலீப்பேலேத்தென்ற ஒன்பது
பேர்.—வைப்பாட்டிகளின் புத்திரரும், அவர்கள்
௭ சகோதரியாகிய தாமாரும்ன்றி, இவர்கள் எல்லா
ரும், தாலீதின் புத்திரர்.

சலோமோனின் புத்திரன் ரெகோபேயாம், இ
௮ வன் புத்திரன் அபீயாம், இவன் புத்திரன் ஆசா,
இவன் புத்திரன் யோஷாபாத்,—இவன் புத்திரன்
௯ யோராம், இவன் புத்திரன் அகஸ்யா, இவன் புத்
திரன் யோவாவூ,—இவன் புத்திரன் அமத்தியா, இ
௧ இவன் புத்திரன் அசரியா, இவன் புத்திரன் யோ
தாம்,—இவன் புத்திரன் ஆகால், இவன் புத்தி
௨ ரன் இஸ்கியா, இவன் புத்திரன் மனூஷே,—இ
௩ ஷவன் புத்திரன் ஆமோன், இவன் புத்திரன் யோ
ஷியா,—யோஷியாவின் சேஷ்டபுத்திரன் யோ
௪ கானன். யோயாகீம் இரண்டாம் புத்திரன், சித்தி
யாமூன்றாம் புத்திரன், உஷ்லும் நாலாம் புத்திரன்.—
யோயாகீயின் புத்திரர்; யெகொனிய, இவன் புத்
௫ திரன் சித்தியா.

யெகொனியவின் புத்திரர்; அச்சீரின் புத்திர டிஎ
௬ னாகிய சலாதியேல்,—மல்கீராம், பிதாயா, ஷெ
ஷ்ஷு
௭ னுத்தர், இசுமிய, ஒஷாமா, நிதியா.—பிதாயா
௮ வன் புத்திரர், சிருப்பபெல், ஷிமியா. சிருப்ப
பெலின் புத்திரர்; மிஷூல்லாம், அனானிய, இவர்
௯ கன் சகோதரியாகிய ஷிலோமீத்தும்:—அஷூபா, உ
ஷெகல், பெரிகாயா, அசுதீயா, யூஷாபேசெத்தெ

(௪௬) யோச. ௩௫. ௩௭. (௫௨) அதி. ௪. ௨. (௫௫) நியா. ௧. ௩௬. எரே. ௩. ௨.—(௬) அதி. ௧.) உசா. ௩. ௨. ௩. யோச.
௩. ௩. ௩. (௬) உசா. ௩. ௩. (௪) உசா. ௩. ௨. ௩. உசா. ௩. ௩. உசா. ௩. ௩. உசா. ௩. ௩. உசா. ௩. ௩. உசா. ௩. ௩.
௩. (௪) உசா. ௩. ௩. (௫) உசா. ௩. ௩. (௬) உசா. ௩. ௩. (௭) உசா. ௩. ௩. (௮) உசா. ௩. ௩. (௯) உசா. ௩. ௩. (௧௦) உசா. ௩. ௩.
௩. ௩. உசா. ௩. ௩. (௧௧) உசா. ௩. ௩. (௧௨) உசா. ௩. ௩. (௧௩) உசா. ௩. ௩. (௧௪) உசா. ௩. ௩. (௧௫) உசா. ௩. ௩.
௩. ௩. உசா. ௩. ௩. (௧௬) உசா. ௩. ௩. (௧௭) உசா. ௩. ௩. (௧௮) உசா. ௩. ௩. (௧௯) உசா. ௩. ௩. (௨௦) உசா. ௩. ௩.

உக ன்ற ஐந்துபேருமே.—அனூனியவின் புத்திரர்; பெலத்தியா, எஷாயா: இவன் புத்திரன் ரொபாயா, இவன் புத்திரன் அர்னான், இவன் புத்திரன் உஉ ஒபதியா, இவன் புத்திரன் வெசுகனியா.—வெசுகனியாவின் புத்திரன் ஷிமாயா, ஷிமாயாவின் புத்திரர் அற்றாஷ, இகால், பாரியா, நெயாரியா, ஷா உக பாத்தென ஆறுபேர்.—நெயாரியாவின் புத்திரர், இவியோயேனாய், இஸ்கியா, அசரீக்காமென மூ உச ன்றபேர்.—இவியோயேனாயின் புத்திரர், ஒதாயா, இவியாஜிப், பெலாயா, அக்கூப், யோகானான், திலாயா, ஆனூனியென ஏழுபேர்.

ச. அதிகாரம்.

க. யூதாவின் வமிசவரலாறு: ௫. அஜூரின் வமிசவரலாறு: ௬. யாபேஸ் பிரார்த்தனைபண்ணல்: உக. ஷேலாவின் வமிசவரலாறு: உச. ஷிமி யோனின் வமிசவரலாறு: ௬௧. பிரதான அநிபதிகளின் சங்கதிகள் சிலகாட்டல்.

யூதாவின் புத்திரர்; பேரேஸ், எச்சரோன், கர்மி, ஊர், ஷோபால்.—ஷோபாவின் புத்திரனாகிய ராயாயகத்தைப்பெற்றான்; யகத் அருமாயியையும், லாகாத்றையும் பெற்றான். இவர்களை சோராத் தியரின் வமிசத்தார்.—ஈத்தாயின் ஆதிபிதாவின் சந்ததியார்; யெஸரியேல், இஷ்மா, இத்தபாஷ: இவர்களுடைய சகோதரியின்பேர் அத்தெலெல் போனி:—கிதோரின் பிதாவாகிய பெனியேல, ஊஷாவின் பிதாவாகிய எட்சர். இவர்கள் பேதலகேமின் ஆதிபிதாவாகிய எற்றத்தாவின் சேஷ்ட புத்திரனான ஊரின் புத்திரர்.

௫ தெக்கோயாவின் பிதாவாகிய அஜூருக்கு வலான், நாரானென்னும் இரண்டு மனைவியரிருந் தார்கள்.—நாரான் அவனுக்கு அகூசாம், வெபர், தெமனி, அகஷ்தாரி என்பவர்களைப்பெற்றான். எ காரானின் புத்திரர் இவர்களே.—எலாளின் புத்திரர் சேரெத், இத்தசோகார், எத்னான்.—கோசென் பவன் அனூபையும், சோபேபாவையும், அருமின் புத்திரனாகிய அகர்கேலின் குடும்பத்தாரையும் பெற்றான்.

௬ யாபேஸ் தன் சகோதரரினும் மேன்மையுள்ளவனாயிருந்தான்: அவன் மாதா, நான் துக்கத்துடன் இவனைப் பெற்றேனென்று சொல்லி அவனுக்கு யாபேசென்று பெயரிட்டான்.—யாபேஸ் இஸரவேலரின் தேவனை நோக்கி, ஆ, என்னை ஆசீர்வதித்தருளும், என் எல்லையைப் பெரிதாக்கும், உமது கைஎன்னோடிருப்பதாக, நீமை என்னைக்கிலேசப்படுத்தாதபடி அதினின்றும் என்னை இரட்சித்தருளென்று சொல்லிப் பிரார்த்தித்தான்: அவன் பிரார்த்தித்ததைத் தேவன் அருளினார். ௭க ஆகாவின் சகோதரனாகிய கிலூப் மேகிரைப் பெற்றான், இவன் எஷ்தோனின் பிதா.—எஷ்தோன் பேதராவையும், பசேயாக்கையும், ஈர் நாகாஷின் பிதாவாகிய தெகிகுக்கையும் பெற்றான். ௭௧ இவர்கள் ரோகா ஊர்ச்சனங்கள்.—கேனூசின் புத்

திரர்; ஒத்னியேல், செராயா: ஒத்னியேலின் புத்திரர்; அதத், மெயோனத்தாய்.—மெயோனத்தாய் ஒபிரூவைப்பெற்றான்: செராயா தாழ்ந்த பூமியிலே வாசஞ்செய்த சிற்பராகிய கராஷியரின் பிதாவாகிய யோவாப்பைப்பெற்றான்.—யெயெனேயின் புத்திரனாகிய காலேபின் புத்திரர்; ஈரு, எலா, நாகாம்: எலாவின் புத்திரர்கேனூஸ்.—யெகாலிலீவின் புத்திரர்; சீப், சீபா, திரியா, அசயுகரேல்.—எஸூரவின் புத்திரர், எத்தெர், மேரேத், யெ எப்பேர், யாலோன்: மேரேத் விவாகம் செய்த பார்வோனின் புத்திரியாகிய பிதியாளின் புத்திரர் மிரியம், ஷம்மாய், எஷ்திமோவாவியரின் பிதாவாகிய இஷ்பா.—அவன் மனைவியாகிய யெகூதியையா கிதோரின் பிதாவாகிய யெரெறையும், சொகோலின் பிதாவாகிய ஏபெறையும், சகேனாவின் பிதாவாகிய இக்கூதியேலையும் பெற்றான்.—நாகாமின் சகோதரியாகிய ஒதியாவின் மனைவியின் புத்திரர்; கர்மீயனாகிய கேயிலா, மாகாத்றியனாகிய எஷ்திமோவா.—ஷிமோனின் புத்திரர், உய அம்னேன், ரின்னா, பென்கானான், தீலோன். இஷேயின் புத்திரர், சோகேத், பென்சோகேத்.

யூதாவின் புத்திரனாகிய ஷேலாவின் புத்திரர், உகலேகா ஊரின் பிதாவாகிய ஏர், மாரேஷா ஊரின் பிதாவாகிய லாதா, அஷ்பேயா வமிசத்தில் மெல்லிய புடவைநெய்யும் அஷ்பேயாவின் வீட்டுக்கு இடம்பத்தார்.—யோகின் கோசேபாவின் சனங்கள், உஉ மோவாபியரை அரசாண்ட யோவாஷ், சாராப், யாஜூலீலாகெம். இவைகளே பூருவகாலத்தின் செய்திகள்.—இவர்களும், நெத்தாயிலும், கதே உக ராவிலுமுள்ள சனங்களுங் குயவராகி, இராசாவின் வேலைசெய்ய ஏற்படுத்தப்பட்டார்கள்.

ஷிமியோனின் புத்திரர்; நெமுவேல், யாமின், உச யாநீப், சேரா, ஷவுல்.—இவன் புத்திரன் ஷல் உடுலும், இவன் புத்திரன் மிப்சாம், இவன் புத்திரன் மிஷ்மா.—மிஷ்மாவின் புத்திரர்; அமுவே உசல், இவன் புத்திரன் சக்கூர், இவன் புத்திரன் ஷிமியி.—ஷிமியிக்குப் பதினாறு புத்திரரும் ஆ. உஎறு புத்திரிகளுமிருந்தார்கள்: அவன் சகோதரருக்குப் புத்திரர் மிகுதியாயில்லை, அவர்கள் வமிசம் யூதாவமிசம்போலவாந்திக்கவில்லை.—அவர்கள் உஅபேர்ஷேபாவிலும், மோலாதாவிலும், அத்தசர்ஷீவாவிலும்,—பிலக்காவிலும், எத்தசேமியிலும், தோ உக லாத்திலும்,—பெத்துவேலிலும், ஒர்மாவிலும், சிக்கயலாக்கிலும்,—பேத்மர்காபோத்திலும், அத்தசர்சூசியிலும், பேத்பீரியிலும், ஷாராயீயிலும் வாசஞ்செய்தார்கள். தாலீதின் ஆளுகைவரைக்கும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தன.—அவர்கள் கிராமங்கள்; ஈத்தாம், அயின், ரிம் ௬௨ மோன், தோகேன், ஆஷான் என்னும் ஐந்து பட்டணங்களும்,—அந்தப்பட்டணங்களைச் சுற்றிலும் ௬௬ பாகால்வரைக்கு முள்ள சகல கிராமங்களும்மாகும். அவர்கள் வாசஸ்தானங்களும், வமிசவரலாறுமி

(ச. அநி. உ.) ஆதி. ௬௫. ௨௬. அநி. ௨. ௬. ௫. (உ) அநி. ௨. ௫. ௨. (ச) அநி. ௨. ௫. ௫. (௫) அநி. ௨. ௨. ௨. (௬) அநி. ௬. ௭. ௧. (௭) யோசு. ௫. ௫. ௫. (௮) அநி. ௨. ௬. ௬. (௯) ஆதி. ௬. ௫. ௬. (௧௦) ஆதி. ௬. ௫. ௭. யாத்த. ௫. ௫. ௭. எண். ௨. ௬. ௫. (௧௧) யோசு. ௫. ௨. (௧௨) யோசு. ௫. ௬. ௭. (௧௩) யோசு. ௫. ௬. ௭. (௧௪) யோசு. ௫. ௬. ௭. (௧௫) யோசு. ௫. ௬. ௭.

௩௪ வைகளை.—மிஷோவாப், யாமேலெக், அமத்சீயா
 ௩௫ வின் புத்திரனாகிய யோஷா,—யோவேல், அசியே
 வின் புத்திரனாகிய சொராயாவின் பௌத்திரனும்
 ௩௬ யோசியாவின் புத்திரனுமாகிய யெகூ,—இவ்
 யோசியேனும், யாகோபா, இஷோகாயா, அசாயா,
 ௩௭ அதியேல், எசீமியேல், பீனாயா,—ஷிமாயாவின்
 புத்திரனை, ஷிம்றியின் புத்திரனாகிய, யெதாயா
 வின் புத்திரனை அல்லோனின் பௌத்திரனும்,
 ௩௮ ஷிப்பியின் புத்திரனுமாகிய சீசாவென்னும் பேர்
 பெற்ற இவர்கள்,—தங்கள் தங்கள் வமிசங்களுக்கு
 அதிபதிகளாயிருந்தார்கள்: இவர்கள் பிதாவமிசம்
 மிகவும் வந்தித்தது.

௩௯ இவர்கள் தங்கள் ஆடுகளை மேய்க்கும்படி, கி
 தேரீரின் எல்லையாகிய பள்ளத்தின் கீழ்ப்புறமட்
 ௪௦ மெப்போய்,—செழிப்பான நல்லமேச்சீலைக்கண்
 டார்கள்; அந்தத்தேசம் விசாலமும், அமைதியும்,
 அவிரோதமுமாயிருந்தது; பூருவகாலத்திலே கா
 மின் சந்தியார் அதில் வாசம்பண்ணினார்கள்.—

௪௧ எழுதப்பட்ட இவர்கள் யூதாவின் இராசாவாகிய
 இலகியாவின் காலத்திலேபோய், அவர்கள் கூடா
 ரங்களையும் அங்கே காணப்பட்ட அவர்கள் வா
 சல்தானங்களையும் அடித்து, இந்நாளிலிருக்கிற
 படி அவர்களை முழுமையும் சங்கரித்தார்கள்: அங்
 ௪௨ கே தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலிருந்தபடியால்
 அவர்கள் ண்தானத்தில் வாசஞ்செய்தார்கள்.—

௪௩ ஷிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐஞ்ஞா
 றுசனங்களும், அவர்கள் சேலுபதிகளாகிய ஈஷே
 யின் புத்திரரான பெலத்தியாவும், நெயாரியாவும்,
 ௪௪ ரெபாயாவும், ஊசியேலும், சேயீர்மலைத்தேசத்
 ௪௫ துக்குப்போய்,—அமலேக்கியரிஸ்தப்பிமீதியாயி
 ருந்தவர்களை மடங்கடித்து, இந்நான்வரைக்குமி
 ருக்கிறபடி அங்கே குடியிறங்கினார்கள்.

டு. அதிகாரம்.

௧. ரூபேனின் வமிசவரலாறு: யெகூ. காத்தின்வமி
 சவரலாறு: யெஹூ. ரூபேன், காத்த, மறூஷேயின்
 பாதிக்கோத்திரம் என்னுமிவைகளின் விபரம்.

௨ ரூபேன் இஸரவேலின் சேஷ்டபுத்திரன்; அவன்
 தன்பிதாவின் சயனத்தை அசுசிப்படுத்தி
 ௩ ணதிலால், அவனுடைய சேஷ்ட அதிகாரம் இ
 ஸரவேலின் புத்திரனாகிய யோசேப்பின் புத்திர
 ௪ ருக்குக்கொடுக்கப்பட்டது: வமிசவரலாறு சேஷ்
 ௫ ட அதிகாரத்தின்படி மதிக்கப்படவில்லை.—யூதா
 தன் சகோதரரினும் வல்லவன், பிரதான அதிபதி
 ௬ அவனிடத்தில் தோன்றினான்; ஆயினுஞ் சேஷ்
 ௭ ட அதிகாரம் யோசேப்புக்குரியது:—இஸரவே
 ௮ லின் சேஷ்டபுத்திரனாகிய ரூபேனின் புத்திரர்,
 ௯ ஆனோகு, பல்லூ, எச்சரோன, கர்மி.—யோவே
 ௧௦ லின் புத்திரர்; ஷிமாயா, இவன் புத்திரன் கோக்,
 ௧௧ இவன் புத்திரன் ஷிமியி,—இவன் புத்திரன் மீகா,
 ௧௨ இவன் புத்திரன் ராயா, இவன் புத்திரன் பாகா

ல்,—இவன் புத்திரன் பேரா, இவனை அஜீரிய ௪
 இராசாவாகிய திக்வாத் பிலேசர் சிறைபிடித்துக் ௬
 கொண்டபோலான்: இவன் ரூபேனியருக்கதி ௭
 பதி.—அவரவர் வமிசப்படி வமிசவரலாற்றிற் ௮
 குறிக்கப்பட்ட அதிபதிகளாகிய யெயீயேல், சக ௯
 ரியா,—யோவேலின் புத்திரனாகிய, ஷிமாவின் ௧௦
 அ பௌத்திரனும், ஆசாசின் புத்திரனுமாகிய பே ௧
 ௧ லா அவன் சகோதரர்கள்: இவர்கள் நேபோ, பா ௧
 கால்மியோன்வரைக்கும் அரோவேரில் வாசம் ௧
 பண்ணினார்கள்.—அவர்கள் மிருகசேவன்கள் கிவி ௧
 யாத்தேசத்திலே வந்தித்திருந்தபடியால், சிழக் ௧
 கே பிருத் நகிதொடங்கி வறந்தரத்தின் எல்லை ௧
 ௨ வரைக்கும் அவன் வாசம்பண்ணினான்.—ஷுவு ௨
 ௩ லின் நாட்களில் இவர்கள் அகரியாரோடு யுத்தம் ௩
 பண்ணினர், அவர்கள், இவர்கள் கையில் விழுந்தார் ௪
 ௫ கள்: பின்பு இவர்கள் கிவியாத்தின் கீழ்த்திசை ௪
 யெங்கும் அவர்கள் கூடாரங்களில் வாசம்பண் ௫
 ணினார்கள்.

காத்தின் புத்திரர் அவர்களுக்கெதிர்ப்புறத்தில் ௬
 ௭ சல்காமட்டும்பாஷான் தேசத்தில் வாசம்பண்ணி ௭
 ணினார்கள்:—அவர்களுக்குள்ளே யோவேல் அதிப ௮
 ௯ யெதி, அவனுக்குப்பின்பு ஷாபாம், யாலும், ஷா ௯
 ௧ பாத், பாஷானில் வாசஞ்செய்தார்கள்.—மீகா ௧௦
 ௧ யேல், மிஷூல்லாம், ஷேபா, யோராஸ், யாக்கன், ௧
 ௨ சீயா, எபெலோன்னும் ஏறூபேரும் அவர்கள் பிதா ௧
 ௩ வமிசத்தின் சகோதரர்.—இவர்கள் அபிகயிலின் ௧
 ௪ சந்தியார், இவன் ஊரியின் புத்திரன், இவன் ௧
 ௫ யாரோவாவின் புத்திரன், இவன் கிவியாத்தின் ௧
 ௬ புத்திரன், இவன் மீகாயேலின் புத்திரன், இவன் ௧
 ௭ எஜீஷாயின் புத்திரன், இவன் யாதோவின் புத் ௧
 ௮ திரன், இவன் பூசியின் புத்திரன்;—கூனியின் ௧
 ௯ பெளத்திரனும், அப்தியேலின் புத்திரனுமாகிய அ ௧
 ௧ தி அவர்கள் பிதாவமிசத்திற்குத்திபதி.—அவர்கள் ௧
 ௨ பாஷானிலுள்ள கிவியாத்திலும், அதின்கிராமங் ௧
 ௩ களிலும், அவைகளின் டெல்லையிலுள்ள ஷாரோ ௧
 ௪ னின் சகலபேட்டைகளிலும் வாசஞ் செய்தார் ௧
 ௫ கள்.—இவர்களெல்லாரும் யூதாதேசத்து இராசா ௧
 ௬ வாகிய யோதாமின் காலத்திலும், இஸரவேலின் ௧
 ௭ இராசாவாகிய யெரோபேயாமின் காலத்திலும், ௧
 ௮ அவரவர் வமிசப்படி தொகையிடப்பட்டார்கள்.

ரூபேன் சந்தியாரும், காத்தியரும், மறூஷேயின் ௧
 ௨ யின் பாதிக்கோத்திரத்தாரும்மாகிய இவர்களில் ௧
 ௩ யுத்தத்துக்குப் புறப்பட்டத்தக்கவர்களும், கேடக ௧
 ௪ முங் கட்டகமும் தரிக்கிறவர்களும், வில்வல்லவ ௧
 ௫ ரும், யுத்தத்தில் நிபுணருமாகிய வீரர் நாற்பத்துநா ௧
 ௬ லாயிரத்து எழுநூற்றறுபதுபேர்.—இவர்கள் அகரி ௧
 ௭ யரோடும், எத்தார், ரெபிஷ், நோதாப்பென்பவர் ௧
 ௮ களோடும் யுத்தம்பண்ணுகிறபொழுது,—அவர்க் ௧
 ௯ டோடெதிர்க்கத் துணைபெற்றபடியினால், அக ௧
 ௧ ரியரும், அவர்களோடு கூடிய யாவரும் அவர்கள்

(௪௧) உ.இரா.யெ.அ. (௪௩) க.சாமு.யெ.அ.—(டு. அதி. ௧.) ஆதி.௨௧.௩௨. ஆதி.௧௫.௨௨. ஆதி.௪௮.யெ.௨௨. (௨)
 ஆதி.௪௬.௮. சங்.௧௩.௭. சங்.௩௮.அ. மீகா.௫.௨. மத்.௨.௧. (௩) ஆதி.௪௬.௬. யாத்.௬.யெ. எண்.௨.௧. (௪)
 உ.இரா.யெ.௨.௧. (௭) வச.யெ. (அ) யோசு.யெ.யெ.யெ. (௧) யோசு.௨.௨. (ய) ஆதி.௨௫.யெ. (யெ) யோசு.யெ.
 யெ.௨.௪. (யெ) ஆதி.௨௭.௨. (யெ) உ.இரா.யெ.௩.௩. உ.இரா.யெ.யெ.௨. (யெ) ஆதி.௨௫.யெ. அதி.௧.௧.௧.
 (௨௩) வச.௨.௨. சங்.௨.௨.௪.௫.

கையிலொப்பிக்கப்பட்டார்கள்: அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கி ஒலமிட்டு, அவரைப் பிரார்த்தித்து, அவர்மேல் நம்பிக்கையைத் தபடியினால், அவர்கள் பிரார்த்தனையைக் கேட்ட உடருளிணர்.—அவர்கள் இவர்களுடைய மிருக சிவன்களாகிய ஐம்பதியிரம் ஒட்டகங்களையும், இருதூற்றைம்பதியிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், இலட்சம் சனங்களை உடையும் பிடித்தார்கள்.—அந்தயுத்தம் தேவனாலே நடத்தப்பட்டதினால், அநேகர்கொல்லப்பட்டார்கள். இவர்கள், சிறைப்பட்டுப்போகும்படி, தங்கள்ஸ்தானத்தில் வாசஞ்செய்தார்கள்.

உக மனுவேஷயின்பாதிக்கோத்திரத்தின்சந்தியார் விருத்தியடைந்து, பாஷான் தொடங்கிப் பாகால் எர்மோன், செனீர், எர்மோன் மலையென்னுமிவைகள் வரைக்குமுள்ள தேசத்தில் வாசம் உப பண்ணினார்கள்.—பராக்கிரமவீரரும், பேர்பெற்றவர்களும், தங்கள் தங்கள் பிதாவயிசத்துக்கும் குடும்பத்திற்கும் அதிபதிகளுமாகிய எப்பேர், இஷேயி, இலீயேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதுயேலென்பவர்கள் இவர்களே.

உடு அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனுடைய கட்டளையமீறி, தங்கள் முன்னின்றும் தேவன் சங்கரித்ததேசத்தின் சனங்களுடைய தேவர்களை விபசாரமார்க்கமாய்ப் பின்பற்றினார்கள்.—இலரவேலின் தேவன் அஜூரிய இராசாவாகிய பூலின் மனதையும், அஜூரிய இராசாவாகிய திக்லாத் பிலேசரின் மனதையும் எவ்வினார்; அதினால் இவன் ரூபேனியரும், காத்தியரும், மனுவேஷயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைப்பிடித்து, இந்நாள்வரைக்குமிருக்கிறபடி அலாவுக்கும், ஆபோருக்கும், ஆராவக்கும், கோஷான் ஆற்றங்கரைக்குங்கொண்டு போனான்.

சு. அதிகாரம்.

க. லேவியின் வயிசவரலாறு: ச. எலீயேசாரின் வயிச வரலாறு: டக. கொர்ஷோன், கோகாத், மிராரி என்பவர்களின் வயிசவரலாறு: சக. ஆரோன் வயிசத்தாரின் தொழில்: டச. ஆசாரியர் லேவியரென்பவர்களின் பட்டணங்கள். லேவியின் புத்திரர்; கொர்ஷோன், கோகாத், மிராரி.—கோகாத்தின் புத்திரர்; அம்ராம், இத்தசார், எப்ரோன், ஊசியேல்.—அம்ராயின் புத்திரர்; ஆரோன், மோசே, மிரியம். ஆரோனின் புத்திரர் நாதாபு, அபியூ, எலீயேசார், இதாமார். ச. எலீயேசார் பீனிகாசைப் பெற்றான், பீனிகாஸ் அபிஷாவாவைப்பெற்றான்,—அபிஷாவா புகையைப்பெற்றான், புகீ ஊசியைப்பெற்றான்,—ஊசி சிர்கியாவைப்பெற்றான், சிர்கியா மிராயோத்தைப்பெற்றான்,—மிராயோத் அமரியாவைப்பெற்றான், அமரியா அகீதூப்பைப்பெற்றான்,—

அகீதூப் சாதோக்கைப்பெற்றான், சாதோக் அகீ அமாத்தைப்பெற்றான்,—அகீமாத்ஸ் அசரியாவைப் பெற்றான், அசரியா யோகானூனைப்பெற்றான்,—யோகானூன் அசரியாவைப்பெற்றான், சலோயமோன் யெருஷலேமில்லேகட்டுவித்ததேவாலயத்தில் ஆசாரியத்தொழிலைச்செய்தவன் இவனே:—அசரியா அமரியாவைப் பெற்றான், அமரியா யெகீதூப்பைப் பெற்றான்,—அகீதூப் சாதோக் உகைப்பெற்றான், சாதோக் வல்லுமைப்பெற்றான்,—வல்லும் இல்கியாவைப்பெற்றான், இல்கியா அசரியாவைப்பெற்றான்,—அசரியா செராயாவைப்பெற்றான், செராயா யோத்தாதாக்கைப்பெற்றான்,—யெகோவா, நெபுகத்தெந்சரைக்குகொண்டு யூதா வயிசத்தாரையும், யெருஷலேமியரையும் சிறைப்பிடித்துக்கொண்டுபோகச்செய்தபொழுது, யோத்தாதாக்கும் சிறைப்பட்டான்.

லேவியின் புத்திரர்; கொர்ஷோன், கோகாத், மிராரி.—கொர்ஷோயின் புத்திரரின் நாமங்கள்: யெலிபனீ, ஷிமியி.—கோகாத்தின் புத்திரர்; அம்ராம், இத்தசார், எப்ரோன், ஊசியேல்.—மிராரியின் புத்திரர்; மாலி, மூஷி. இவர்கள் அவரவர் பிதாவயிசத்தின்படி லேவியரின் வயிசத்தார்.—கொர்ஷோயமோ; இவன்புத்திரன் லிபனீ, இவன்புத்திரன் யகத், இவன்புத்திரன் சிம்மா, இவன்புத்திரன் யோ உகவா, இவன்புத்திரன் இத்தோ, இவன்புத்திரன் செரா, இவன்புத்திரன் யாதராய்.—கோகாத்தின் உப புத்திரர்; அம்மினதாபு, இவன்புத்திரன் கோரா, இவன்புத்திரன் அச்சீர், இவன்புத்திரன் எல்க உககாலா, இவன்புத்திரன் எபியாசாப், இவன்புத்திரன் அச்சீர்,—இவன்புத்திரன் தாகாத், இவன்புத்திரன் ஊரியேல், இவன்புத்திரன் ஊசியா, இவன்புத்திரன் ஷஷல்.—எல்ககாலாவின் புத்திரர்; அமாசாய், அகீமோத்.—எல்ககாலாவின் புத்திரர்; சோபாய், இவன்புத்திரன் நாகாத்,—இவன்புத்திரன் இலியாப், இவன்புத்திரன் எரோகாம், இவன்புத்திரன் எல்ககாலா.—சாமுவேலின் உப புத்திரர்; சேஷ்டபுத்திரனாகிய வஷ்னி, அபியா.—மிராரியின் புத்திரர்; மாலி, இவன்புத்திரன் லிப உகனீ, இவன்புத்திரன் ஷிமியி, இவன்புத்திரன் ஊசா,—இவன்புத்திரன் ஷிமியா, இவன்புத்திரன் அகியா, இவன்புத்திரன் அசாயா.—பெட்டகடிநிலைபெற்றபின்பு, யெகோவாவின் ஆலயத்தில் கீதத்தொழில்செய்யத்தாவீது இவர்களை ஏற்படுத்தினான்.—சலோமோன் யெருஷலேமி லேவியேகோவாவின் ஆலயத்தைக்கட்டமுடிக்கும்வரைக்கும், இவர்களுடையபிணுவாசத்தினுள்ள வாசஸ்தானத்துக்குமுன்பாகக் கீதம்பாடிச் சேவித்துவந்தார்கள்: இவர்கள் தங்கள் முறைப்படி தங்கள் தொழிலை நடத்திவந்தார்கள்.—கோகாத்தியரின் புத்திரரில் எமொனென்பவன் பாடகன்: இவன் யோவேலின் புத்திரன், இவன் ஷி

(உக) எண்.கக.கடு. (உஉ) உ.இரா.யடு.உக. (உடு) உ.இரா.யெ.எ. (உசு) உ.இரா.யடு.யக.உக. உ.இரா.யெ.சு.— (சு. அதி. க.) ஆதி.சக.யக. யாத்.ச.யக. எண்.உசு.டுஎ. வச.யக. (உ) வச.உஉ. (க) லேவிய.யக. (அ) உ.சாமு. அ.யெ. உ.சாமு.யடு.உஎ. (ய) உ.நாளா.உக.யெ.யஅ. க.இரா.சு. உ.நாளா.க. (யக) எஸ்ரூ.எ.க. (யஉ) அதி.க. யக. (யச) நிதி.யக.யக. (யடு) உ.இரா.உடு.யஅ. (யசு) யாத்.ச.யக. வச.க. (கக) அதி.யக.க.

௩௪ முவேலின் புத்திரன்,—இவன் எல்கானுவின் புத்திரன், இவன் எரோகாமின் புத்திரன், இவன் ஈலியேலின் புத்திரன், இவன் தோவாவின் புத்திரன்,—இவன் சூப்பின்புத்திரன், இவன் எல்கானுவின் புத்திரன், இவன் மாகாத்தின் புத்திரன், இவன் அமாசாயின்புத்திரன்,—இவன் எல்கானுவின் புத்திரன், இவன் யோவேலின் புத்திரன், இவன் அசரியாவின் புத்திரன், இவன் செப்பனியாவின் புத்திரன்,—இவன் தாகாத்தின் புத்திரன், இவன் அசீரீரின் புத்திரன், இவன் ஏபியாசாப்பின் புத்திரன், இவன் கோராவின் புத்திரன்,—இவன் இத்தாரின் புத்திரன், இவன்கோகாத்தின் புத்திரன், இவன் லேவியின் புத்திரன், ௩௬ இவன் இஸரவேலின் புத்திரன்.—இவன் சகோதரானுய ஆசாப் இவன் வலது பக்கத்திலே நிற்பான். ஆசா பெரிகாயாவின் புத்திரன், இவன் சயி வியியாவின் புத்திரன்,—இவன் மீகாயேலின் புத்திரன், இவன் பாஷியாவின் புத்திரன், இவன் மல்கியாவின் புத்திரன்,—இவன் எத்தினியன் புத்திரன், இவன் சேராசின் புத்திரன், இவன் அதுசையாவின் புத்திரன்,—இவன் ஏதானின் புத்திரன், இவன் சிம்மாவின் புத்திரன், இவன் ஷியியின் புத்திரன்,—இவன் யகத்தின் புத்திரன், இவன் கொஷாயின் புத்திரன், இவன் லேவியின் புத்திரன்.—மிராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர்கள் இடதுபக்கத்திலே நிற்பார்கள்: அவர்களில் ஏதானென்பவன் ஷீயியின் புத்திரன், இவன் அப்தியின் புத்திரன், இவன் மல்லாகின் புத்திரன்,—இவன் அஷியாவின் புத்திரன், இவன் அமத்தியாவின் புத்திரன், இவன் சக இல்கியாவின் புத்திரன்,—இவன் அம்சியன் புத்திரன், இவன் பாணியின் புத்திரன், இவன் ஷாசன் மோரின் புத்திரன்,—இவன் மாலியின் புத்திரன், இவன் மூஷியின் புத்திரன், இவன் மிராரியின் புத்திரன், இவன் லேவியின் புத்திரன். இவர்கள் தங்கள் தங்கள் வமிசத்தாடன் காத்திரினர்ார்கள்.—சௌ அவர்கள் சகோதரராகிய மற்ற லேவியர், தேவனுடைய ஆவாசமாகிய ஆலயத்தின் ஆராதனை யெல்லாவற்றையும் நடப்பிக்கும்படி ஏற்படுத்தப்பட்டார்கள்.

௩௬ ஆரோனும் அவன் புத்திரரும் தகனவேதிகையின்மேலும் தூபவேதிகையின்மேலும் பலியிட்டார்கள்; தேவனுடைய தாசனாகியமோசேசுட்டையிட்ட யாவற்றின்படிக்கும் இவர்கள் மிகவும் பரிசுத்த ஸ்தானத்தின் சகல கிரியைகளையும் நடப்பிக்கவும், இஸரவேலர் நிமித்தம் பாவ பிராயச்சித்தஞ்செய்யவும் ஏற்படுத்தப்பட்டார்கள்.—ஆரோனின் புத்திரர்; எலியேசாரின் புத்திரன் லீனிகால், இவன் புத்திரன் அபீஷாவா,—இவன் புத்திரன் புகீ, இவன் புத்திரன் ஊசி, இவன் இட புத்திரன் சிர்கியா,—இவன் புத்திரன் மிராயோத், இவன் புத்திரன் அமரியா, இவன் புத்திரன் அகீ

தூப,—இவன் புத்திரன் சாதோக், இவன் புத்திரன் அமீமாத்ஸ்.
 அவர்கள், யூதாதேசத்திலுள்ள எப்ரோனையும், இசுரூகைச் சுற்றியிருந்த பேட்டைகளையும் இவர்களுக்குக் கொடுத்தார்கள்.—அந்த நகரத்தின் வயல் இடங்களையும், அதின் கிராமங்களையும் யெபுன்னையின்புத்திரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.—ஆரோனின் புத்திரருக்கு எப்ரோனென்னும் அ இசுடைக்கல நகரங்களிலொன்றையும், லிப்புவையும் அதின்பேட்டைகளையும், யத்திரையும் அதின்பேட்டைகளையும், எத்திமோவாரையும் அதின்பேட்டைகளையும்,—ஈலேனையும் அதின்பேட்டைகளையும், திபீரையும் அதின்பேட்டைகளையும்,—ஆஷானையும் அதின்பேட்டைகளையும், இயேபேத்ஷிமெஷையும் அதின்பேட்டைகளையும்:—பென்யாமீன் கோத்திரத்திலே கோவையும் அ இசுதின் பேட்டைகளையும், ஆலெமெத்தையும் அதின்பேட்டைகளையும், அனாதோத்தையும் அதின்பேட்டைகளையும் கொடுத்தார்கள். இவர்களுக்கு வமிசத்தின்படி கிடைத்த பட்டணங்கள் ஆகப்பதின்மூன்று.—மறையேயின்பாதிக்கோதகூயிரத்தாருக்குள்ளே கோகாத்தின் வமிசத்தாரில் மீதியாயிருந்தவர்களுக்குச் சீட்டுப்போட்டுக்கொடுக்கப்பட்ட பட்டணங்கள் பத்து.—பிரதான கூகங்குக்குரிய ஆரோன் புத்திரராகிய கோகாத்திய வமிசத்தாருக்கு, அவரவரெல்லையில் அரணுணஸ் தானங்களின்படி கிடைத்த வாசஸ்தலங்களிவைகளே.—ஈஷூகர் கோத்திரத்திலும், ஆஷோர் கோத்திரத்திலும், நத்தாலிகோத்திரத்திலும், பாஷானிலிருக்கிற மறையே கோத்திரத்திலும், கொஷோயின் புத்திரருக்கு அவர்கள் வமிசப்படி கொடுக்கப்பட்ட பட்டணங்கள் பதின்மூன்று.—ரூபே கூகன் கோத்திரத்திலும், காத்தோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும், மிராரியின் புத்திரருக்கு அவர்கள் வமிசப்படி சீட்டுப்போட்டுக்கொடுக்கப்பட்ட பட்டணங்கள் பன்னிரண்டு.—இஸரவேல் சந்ததியார் லேவியருக்கு இந்தப்பட்டணங்களையும் அவைகளின் பேட்டைகளையும் கொடுத்தார்கள்.—யூதா புத்திரரின் கோத்திரத்திலும், ஷியியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யாமீன் புத்திரரின் கோத்திரத்திலும், அவர்கள் நாமத்தின்படி சீட்டுப்போட்டுப்பட்டணங்களைக் கொடுத்தார்கள்.—கோகாத் வமிசத்தாரில் மீதி கூகயாயிருந்தவர்கள், எப்ராயீன் வமிசத்தாரினின்றும் தங்கவெல்லுகளிலே பட்டணங்களைப்பெற்றார்கள்.—கோகாத் வமிசத்தில் மீதியாயிருந்தவர்களுக்கு, அடைக்கல நகரங்களில் எப்ராயீன் மலைத் தேசத்திலுள்ள ஷிசெமையும், அதின்பேட்டைகளையும், கேசெரையும் அதின்பேட்டைகளையும்,—யொக்கியாரையும் அதின்பேட்டைகளையும், பேதோரேனையும், அதின்பேட்டைகளையும்,—அயாலோனையும் அதின்பேட்டைகளையும், கூக

(௩௪) யாத்.க.உச. (௩௬) லேவி.க.க. யாத்.க.வ.எ. (௩௪) யோசு.உ.க.ய.உ. (௩௬) யோசு.ய.ச.ய.க. (௩௬) யோசு.உ.க.ய.க. (௩௭) யோசு.உ.க.ய.க. (௩௮) யோசு.உ.க.ய.க. (௩௯) யோசு.உ.க.ய.க. (௪௦) யோசு.உ.க.ய.க. (௪௧) யோசு.உ.க.ய.க. (௪௨) யோசு.உ.க.ய.க. (௪௩) யோசு.உ.க.ய.க. (௪௪) யோசு.உ.க.ய.க. (௪௫) யோசு.உ.க.ய.க. (௪௬) யோசு.உ.க.ய.க. (௪௭) யோசு.உ.க.ய.க. (௪௮) யோசு.உ.க.ய.க. (௪௯) யோசு.உ.க.ய.க. (௫௦) யோசு.உ.க.ய.க. (௫௧) யோசு.உ.க.ய.க. (௫௨) யோசு.உ.க.ய.க. (௫௩) யோசு.உ.க.ய.க. (௫௪) யோசு.உ.க.ய.க. (௫௫) யோசு.உ.க.ய.க. (௫௬) யோசு.உ.க.ய.க. (௫௭) யோசு.உ.க.ய.க. (௫௮) யோசு.உ.க.ய.க. (௫௯) யோசு.உ.க.ய.க. (௬௦) யோசு.உ.க.ய.க. (௬௧) யோசு.உ.க.ய.க. (௬௨) யோசு.உ.க.ய.க. (௬௩) யோசு.உ.க.ய.க. (௬௪) யோசு.உ.க.ய.க. (௬௫) யோசு.உ.க.ய.க. (௬௬) யோசு.உ.க.ய.க. (௬௭) யோசு.உ.க.ய.க. (௬௮) யோசு.உ.க.ய.க. (௬௯) யோசு.உ.க.ய.க. (௭௦) யோசு.உ.க.ய.க. (௭௧) யோசு.உ.க.ய.க. (௭௨) யோசு.உ.க.ய.க. (௭௩) யோசு.உ.க.ய.க. (௭௪) யோசு.உ.க.ய.க. (௭௫) யோசு.உ.க.ய.க. (௭௬) யோசு.உ.க.ய.க. (௭௭) யோசு.உ.க.ய.க. (௭௮) யோசு.உ.க.ய.க. (௭௯) யோசு.உ.க.ய.க. (௮௦) யோசு.உ.க.ய.க. (௮௧) யோசு.உ.க.ய.க. (௮௨) யோசு.உ.க.ய.க. (௮௩) யோசு.உ.க.ய.க. (௮௪) யோசு.உ.க.ய.க. (௮௫) யோசு.உ.க.ய.க. (௮௬) யோசு.உ.க.ய.க. (௮௭) யோசு.உ.க.ய.க. (௮௮) யோசு.உ.க.ய.க. (௮௯) யோசு.உ.க.ய.க. (௯௦) யோசு.உ.க.ய.க. (௯௧) யோசு.உ.க.ய.க. (௯௨) யோசு.உ.க.ய.க. (௯௩) யோசு.உ.க.ய.க. (௯௪) யோசு.உ.க.ய.க. (௯௫) யோசு.உ.க.ய.க. (௯௬) யோசு.உ.க.ய.க. (௯௭) யோசு.உ.க.ய.க. (௯௮) யோசு.உ.க.ய.க. (௯௯) யோசு.உ.க.ய.க. (௧௦௦) யோசு.உ.க.ய.க.

எய் காத்திரிமோனையும், -அதின் பேட்டைகனையும், மனுவேயின் பாதிக்கோத்திரத்தில் ஆனேரையும் அதின்பேட்டைகனையும், பிலியாமையும் அதின் எக பேட்டைகனையும் கொடுத்தார்கள். -கெர்ஷெயம் புத்திரருக்கு, மனுவேயின் பாதிக்கோத்திரத்திலே, பாஷானிலிருக்கிற கோலானும் அதின்பேட்டைகளும், அஷ்தாரோத்தம் அதின்பேட்டைகனும், -ஈஷ்காரிகோத்திரத்திலே, கேதேதும் அதின்பேட்டைகளும், தாபிராத்தம் அதின்பேட்டைகளும், -ராமொத்தம் அதின்பேட்டைகளும், ஆனேமும் அதின்பேட்டைகளும், -ஆஷேர் கோத்திரத்திலே, மாஷாலும் அதின்பேட்டைகளும், அப்தோனும் அதின்பேட்டைகளும், -ஊகோக்கும் அதின்பேட்டைகளும், ரேகோக்கும் அதின்பேட்டைகளும், -நப்தாலிகோத்திரத்திலே, கலியோவிலிருக்கிற கேதேதும் அதின்பேட்டைகளும், அம்மோனும் அதின்பேட்டைகளும், கீரியத்தாயீமும் அதின்பேட்டைகளும் கொடுக்கப்பட்டன. -மிராரியின் வமிசத்தில் மீதியாயிருந்தவர்களுக்கு, செபுலோன் கோத்திரத்திலே, ரிம்மோனும் அதின்பேட்டைகளும், தாபோரும் அதின்பேட்டைகளும், -யோர்நானுக்கப்பாலிருக்கிற யெரீகோவின் சமீபத்திலே, யோர்நானுக்குக் கீழ்ப்புறத்தில் ருபேன்கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பெத்தெசும் அதின்பேட்டைகளும் யாகல்ஷம் எக அதின்பேட்டைகளும், -கிதேமோத்தம் அதின்பேட்டைகளும், மோபாகாத்தம் அதின்பேட்டைகளும், -காத்தகோத்திரத்திலே, கிலியாத்திலுள்ள ராமொத்தம் அதின்பேட்டைகளும், மக்னாயி அகமும் அதின்பேட்டைகளும், -எஷ்போனும் அதின்பேட்டைகளும், யாசேரும் அதின்பேட்டைகளும் கொடுக்கப்பட்டன.

எ. அதிகாரம்.

க. ஈஷ்காரின்வமிசவரலாறு: சு. பேன்யாமீனின் வமிசவரலாறு: டி. நப்தாலியின்வமிசவரலாறு: டி. மனுவேயின் வமிசவரலாறு: உ. யெர்ராயீயின் வமிசவரலாறு: உ. சாபாத்தின்வமிசவரலாறு: உ. அவர்களுடையசுதந்தரம்: டி. ஆஷேரின் வமிசவரலாறு.

ஈஷ்காரின் புத்திரர்; தோலாக், பூகான், யாஜூப், உ. வமிரோன் என்னும் நானுபேர். -தோலாக்கின் புத்திரர்; ஊசி, ரொபாயா, எரீயேல், யாமாய், இப்சாம், வ்ஹிமுவேல், இவர்கள் தங்கள் பிதாவாகிய தோலாக்கின் வமிசத்துக்கிபதிகளும், தங்கள் சந்ததியாருக்குள்ளே பராக் கிரம சாலிகளுமாயிருந்தார்கள்; தாலீதின் காலத்தில் அவர்கள் தொகை இருபத்திராயிரத்தறுதறு. -ஊசியின் புத்திரர்; இலரகியா: இலரகியாவின் புத்திரர்; மீசாயேல், ஓபதியா, யோவேல், இஷியா இவ்வைந்துபேரும் பிரதானிகளாயிருந்தார்கள். -யுத்தஞ்செய்வதற்கு அவர்கள் பிதாவமிசத்தில் அவர்களோடிருந்த சேனைகள் முப்பத்தாருயிரம்பேர்: அவர்களுடைய மனைவியரும் புத்திரரும் அநே

கர். -ஈஷ்காரின் வமிசத்தாருள்ளும் அவர்கள் சகோதரர் அதிக பராக் கிரமசாலிகள், அவர்கள் தங்கள் வமிசவரலாற்றிற் குறிக்கப்பட்ட படி எண்பத்தேழாயிரம் பேர்.

பேன்யாமீனின் புத்திரர்; பேலா, பேகேர், யெதீயேலென்னுமூன்றுபேர். -பேலாவின் புத்திரர்; எத்ஸ்போன், ஊசி, ஊசியேல், எரேமோத், இரியென்னும் ஐந்துபேர்; இவர்கள் தங்கள் பிதாவமிசத்துக்கிபதிகளும் பராக் கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; இவர்கள் தங்கள் வமிசவரலாற்றிற் குறிக்கப்பட்ட படி இருபத்திராயிரத்தறுதறுபத்திரைபேர். -பேகேரின் புத்திரர்; சிமீரா, யோவாஷ், எலியேசர், இலியோயேலும், உம்றி, எரேமோத், அபீயா, அனாதோத், ஆலெமெத். இவர்களெல்லாரும் பேகேரின் புத்திரர். -வமிசவரலாற்றின்படி தங்கள் பிதாவமிசத்துக்கிபதிகளும், பராக் கிரம வீரருமாகிய இவர்கள் தொகை இருபத்திராயிரத்தறுதறு. -யெதீயேலின் புத்திரர்; பில்க்கான்: பில்க்கானின் புத்திரர்; எயூஷ், பேன்யாமீன், எகூத், கின்னா, சேதான், தர்ஜீஷ், அஷேஷ்கர். -யெதீயேலின் புத்திரராகிய இவர்களெல்லாரும் தங்கள் பிதாவமிசத்துக்கிபதிகளும், பராக் கிரம வீரருமாயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்துக்கேற்றவர்கள் பதினேழாயிரத்திறுதறுபேர். -இப்பீமும், உப்பீமும், ஈரின் புத்திரர்: ஊஷிம் உ. அகேரின் புத்திரன்.

பில்க்கானின் சந்ததியாராகிய நப்தாலியின் புத்திரர்; யாசியேல், கூனீ, யேத்சேர், ஷல்லும்.

மனுவேயின் புத்திரர்; அஷ்கரியேல்: அவன் மசவைப்பாட்டியாகிய அரமியஸ்திரி கிலியாத்தின் பிதாவாகிய மாகேரப்பெற்றான். -உப்பீம், இப்பீம் என்பவர்களின் சகோதரியாகிய மாகேரமாதீர் விவாகம்பண்ணினான்: மனுவேயின் இரண்டாம் புத்திரன் சிலாப்பகாத்: சிலாப்பகாத் புத்திரிகளாப்பெற்றான். -மாகேரின் மனைவியாகிய மாகேரன், ஒரு புத்திரினைப்பெற்று, அவனுக்குப்பேரேஷென்று பெயரிட்டான்; அவன் சகோதரனுடையபேர் ஷேஷெஷ், இவன் புத்திரர் ஊலாம், ரேகெம். -ஊலாயின் புத்திரன்; பிதான். இவர்கள் மனுவேயின் பெளத்திரனும், மாகேரின் புத்திரனுமாகிய கிலியாத்தின் புத்திரர். -இவன் சகோதரியாகிய அம்மோனெகேத், இஷெஷத், அபீயேஸர், மகலாயை என்பவர்களைப்பெற்றான். -ஷியிதா மகவின் புத்திரர்; அகியான், ஷீகெம், விகி, அனீயாம்.

எப்ராயீயின் புத்திரன்; இதுதோலாக், இவன் புத்திரன் பேரேத், இவன் புத்திரன் தாகாத், இவன் புத்திரன் எல்லாதா, இவன் புத்திரன் தாகாத், இவன் புத்திரன் சாபாத், இவன் புத்திரர் இதுதே உகலாகு, எட்சர், எலியாத்: இவர்கள் தேசத்திற்பிறந்தகாத்தாராருடையிருக்கீவன்களை அபகரிக்கப்போனபடியால், அவர்கள் இவர்களைக்கொண்டு போட்டார்கள். -இவர்கள் பிதாவாகிய எப்ராயீம் உ. அநேகநாந்துக்கக்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல்சொல்ல வந்தார்கள்.

(எ. அதி. உ.) உ.சாமு.உச.க.உ. (யெ) க.சாமு.யெ.யெ. (யெ) எண்.உச.கூ.டி.

௨௩ அவன் தன் மனைவியிடத்தில் பிரவேசிக்க, அவன் கருப்பந்தரித்து ஒரு புத்திரனைப்பெற்றான், அவன் தன் குடும்பத்தாருக்குத் தீமைநேரிட்டதினால் இவனுக்குப் பேரியாவென்று பேரிட்டான். — இவன் புத்திரி ஷேராள், இவளே கீழ்ப்பேதோரோனையும் மேல் ஊசென் ஷேராவையும் ௨௫ டி. டி. டி. — அவன் புத்திரர் ரேபா, ரெஷெப்பு; இவன் புத்திரன் தேலாக், இவன் புத்திரன் தா ௨௬ காள், — இவன் புத்திரன் லாதான், இவன் புத்திரி ௨௭ என் அம்மியூத், இவன் புத்திரன் இலீஷாமா, — இவன் புத்திரன் நோன், இவன் புத்திரன் யோசகா. ௨௮ இவர்களுக்குப் பெத்தேலும் அதின் கிராமங்களும், கீழ்த்திசையிலுள்ள நாரானும், மேற்றிசையிலுள்ள கேசெரும் அதினதின் கிராமங்களும், ஷிகேமும் அதின்கிராமங்களும், காசாவும் அதின் கிராமங்களும், — மனாஷே வமிசத்தினெல்லையிலுள்ள பேத்ஷியானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின்கிராமங்களும், மெகிதோவும் அதின்கிராமங்களும், நேரோம் அதின்கிராமங்களும், அவர்கள் சந்தரமும் வாசல்தானங்களும் மாயிருந்தன. இவ்விடங்களில் இலரவேலின் புத்திரனாகிய யோசேப்பின் வமிசத்தார் வாசஞ்செய்தார்கள்.

௩௦ ஆஷேரின் புத்திரர்; இம்னா, இஷ்பா, இஷ்வி, பேரியா, இவர்கள் சகோதரியாகிய செராக்கும். — ௩௧ பேரியாவின் புத்திரர்; ஏபெர், மல்கியேல், இவன் ௩௨ பிரசாவீத்தின் பிதா. — ஏபெர், யப்பலேத்தையும், ஷோமேரையும், ஒதாமையும், இவர்கள் சகோதரியாகிய ஷூவாவையும் பெற்றான். — யப்பலேத்தின் புத்திரர்; பாசாக், பிம்மால், அஷ்வாத்து. இவர்கள் யப்பலேத்தின் புத்திரர். — ஷாமேரின் புத்திரர்; அகி, ரோகா, யெகுப்பா, அராம். — அவன் சகோதரனாகிய ஏலேமின் புத்திரர்; சோபாக், இம் ௩௬ னா, ஷேலேஷ், ஆமால். — சோபாக்கின் புத்திரர்; குவா, அர்னெபெர், ஷூவால், பெரீ, இம்ரா, — ௩௭ பெத்தெசர், ஒத், ஷம்மா, ஷில்ஷா, ஈத்தரான், ௩௮ பேரோ. — எத்தெரின் புத்திரர்; யெபுன்னே, பிஸ்பா, ௩௯ அரா. — உல்லாவின் புத்திரர்; ஆரா, அனியேல், ௪௦ ரீத்தியா. — ஆஷேரின் புத்திரராகிய இவர்களைல்லாரும் தங்கள் பிதா வமிசத்துக் கதிபதிகளும், சிரேஷ்டபராக் கிரம வீரரும், அதிபதிகளுக்குள்ளே பிரதானிகளாமாயிருந்தார்கள். வமிச வரலாற்றின்படி இவர்களில் யுத்தத்துக்குத் தகுந்தவர்கள் இருபத்தாறாயிரம்பேர்.

௮. அதிகாரம்.

௧. பேன்யாமீனின் பிரதான சந்ததியாரின் வமிச வரலாறு: ௩௩ ஷவுல் யோனாதான் என்பவர்களுடைய வமிச வரலாறு. பேன்யாமீன் பேலாவென்னும் சேஷ்டபுத்திரனையும், அஷ்பெலென்னும் இரண்டாம் புத்திரனையும், அகராக்கென்னும் மூன்றாம் புத்திரனையும், — ௨ நோகாவென்னும் நாலாம் புத்திரனையும், ரப்பா ௩ வென்ற ஐந்தாம் புத்திரனையும் பெற்றான். — பேசலாவின் புத்திரர்; அட்டார், கோரா, அபியூத். — அ

பீலூவா, நாமான், அகோவா, — கோரா, ஷிபூ ௪ பான், ஊராமென்பவர்கள் ஏகத்தின் புத்திரர். — இவர்கள் கேபாவின் பிதாவமிசத்திபதிகளாயி ௬ ருந்து, அவர்களை மாணகாத்துக்கழைத்துக்கொண்ட ௮ போனவர்கள்: நாமான், அகியாவென்பவர்களை புறப்படும்படி செய்த கோரா, — ஊசாவையும், ௭ அகியூத்தையும் பெற்றான். — அவர்களை யனுப்பி ௮ விட்டபின், ஷகாராயிம் மோவாபு தேசத்திலே பள்ளைகளைப்பெற்றான்; ஊஷிம், பாரானென்பவர்கள் அவனுக்கு மனைவியர். — தன் மனைவியாகிய ஒதெஷ்வழியாய் யோவாப்பையும், சிபீயாவையும், மேஷாவையும், மல்காமையும், — எயூ ௯ சையும், ஷாகியவையும், மிர்மாவையும் பெற்றான். பிதாவமிசத்துக்கதிபதிகளாகிய இவர்கள் அவன் புத்திரர். — ஊஷிம் வழியாய் அவன் அபீ ௧ தூப்பையும், இல்பாலையும் பெற்றான். — இல்பாலின் ௨ புத்திரர்; ஏபேர், மிஷாம், ஒனோவையும், லோதையும், அதின் கிராமங்களையுமுண்டாக்கி ௩ ஷாமேத். — பேரியாவும், ஷிமாவும், அயாலோ ௪ க்கின்குளின் பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்: இவர்கள் காத்தின்குடிகளைத் தூரத்திவிட்டார்கள். — அகியோ, ஷாஷாக், யெரேமோத், — ௪ ௪ சிபதியா, அராத், ஏதேர், — மீகாயேல், இல்பா, ௪ ௫ யெகா, பேரியாவின் புத்திரர்; — சிபதியா, மிஷூல் ௪ ௬ லர், இஸ்கி, ஏபெர், — இஷ்மிராய், இஸ்லீயா, ௪ ௭ யோபாப்பென்பவர்கள் இல்பாலின் புத்திரர்; — ௪ ௮ யாகீம், சிக்கரி, சப்தி, — இலீயேனாய், சில்தாய், ௪ ௯ ஈலியேல், — அதாயா, பிராயா, ஷிம்ராத், ஷிமி ௨ ௦ கியின் புத்திரர்; — இஷ்பான், ஏபெர், ஈலியேல், — ௨ ௧ அப்தோன், சிக்கரி, ஆனன், — அனானியா, எலாம், ௨ ௨ ௪ ஆன்ஷோத்தியா, — இபிதியா, பெனியேலென்ப ௨ ௩ வர்கள் ஷாஷாக்கின் புத்திரர்; — ஷம்ஷிராய், ஷேஷ ௨ ௪ கரியா, அத்தாலியான், — யரெஷியா, இலியா சிக்க ௨ ௪ ரியென்பவர்கள் ஏரோகாமின் புத்திரர்; — இவர் ௨ ௮ கள் தங்கள் வமிசவரலாற்றின்படி, பிதாவமிசத்துக்கதிபதிகளும் பிரதானிகளாமாயிருந்தார்கள். இவர்கள் யெருஷலேமிலே வாசஞ்செய்தார்கள். — சிபியானிலே குடியிருந்தவன் சிபியோ ௨ ௬ னின் பிதா; அவன் மனைவியின்பேர் மாகான்; — அவன் சேஷ்டபுத்திரன் அப்தோன், மற்றவர் ௩ ௦ கள் சூர், கீஷ், பாகால், நாதாபு, — கிதோர், அகி ௩ ௧ யோ, செகெர். — மிஸ்லோத் ஷிமியாவைப்பெற்ற ௩ ௨ றான். இவர்களுள் தங்கள் சகோதரர் சமீபத்தில் யெருஷலேமிலே வாசஞ்செய்தார்கள்.

௩ ௩ நெர் கீஷெப்பெற்றான், கீஷ் ஷவுலைப்பெற்ற ௩ ௪ றான், ஷவுல் யோனாதானையும், மல்கிஷூவாவையும், அபீனாதாப்பையும், எஷ்பாலையும் பெற்றான். — யோனாதானின் புத்திரன் மெரிபால்; ௩ ௪ மெரிப்பால் மீகாவைப்பெற்றான். — மீகாவின் ௩ ௫ புத்திரர் பீத்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ். — ஆகாஸ் யோவதாவைப்பெற்றான்; யோவதா ௩ ௬ லெமெத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்றியையும் பெற்றான்; சிம்றி மோத்தாவைப்பெற்றான், — மோத்தா பினியவைப்பெற்றான்: இவன் புத்தி ௩ ௭

(௮. அதி. ௨௧.) ௪௪. ௩௩. (௩௩) ௪. சாமு. ௪. ௪. ௪. ௩. ௨. சாமு. ௨. ௮. (௩௪) ௨. சாமு. ௪. ௪. ௨. சாமு. ௩. ௩. ௨.

ரன் ரப்பா, இவன் புத்திரன் எலியாசர், இவன் ௩௮ புத்திரன் ஆட்சேல்:—ஆட்சேலுக்கு ஆறு புத்திரர், அவர்கள் நாமங்களாவன: அசரீக்காம், பொக் றா, இஷ்மாவேல், ஐகிரியா, ஒபதியா, ஆனன். ௩௯ இவர்களெல்லாரும் ஆட்சேவின் புத்திரர்.—அவன் சகோதராகிய ஈஷெக்ஷின் புத்திரர்; ஊலாமென் னுஞ் சேஷ்டபுத்திரனும், எய்யுஷென்ற இரண் டாம் புத்திரனும், இலீப்பேலெத்தென்ற மூன் றாம் புத்திரனுமே.—ஊலாயின் புத்திரர் வில்வீர கும், பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; இவர் களுக்கு அநேகபுத்திரர் பெளத்திராயிருந்தார்கள்: அவர்கள் தொகை தூற்றைம்பது. இவர்களெல் லாரும் பேன்யாமீனின் புத்திரர்.

க. அதிகாரம்.

௧. வமிச வரலாற்றை எழுதியவியம்: ௨. பாபேலி லிருந்து திரும்பி வந்தவர்களுடைய விபரம்: ௩. ஆசாரியர் லேவியர் என்பவர்களின் விபரம்: ௪. லேவியரின் தொழில் விசேஷம்: ௩௩. ஷ டுவின் விபரம்.

இவ்வியதமாய் இலரவேலரெல்லாரும் தங்கள் தங்கள் வமிச வரலாற்றின்படி தொகையிடப் பட்டார்கள்; யூதாவமிசத்தார் தங்கள் அதிகிர மத்தினியித்தம் பாபேலுக்குக் கொண்டுபோகப் பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இலரவேல ரின் இராசாக்களின் புத்தகத்திலெழுதப்பட்டன.

௨ இலரவேலரின் தேசத்தில் ஆசாரியரும், லேவி யரும், நிதீனியரும் முதன்முதல் தங்கள் சுந்த ரங்களிலே வாசஞ்செய்தார்கள்.—யெருஷலே மில் குடியிருந்தவர்கள் யூதா சந்ததியாரிலும், பேன்யாமீன் சந்தியாரிலும், எப்ராயீம் மனுஷே சந்தியாரிலும்,—யூதாவின் புத்திராகிய பேரேசி ன்வமிசத்தில் பானீயின் புத்திராகிய இம்ரீயின் புத்திரான உம்றியின் பெளத்திரனும் அம்மியூத் தின் புத்திரனுமாகிய ஊதாயி.—ஐலோனியரில்; சேஷ்டபுத்திராகிய அசாயாவும், அவன் புத்திர கும்,—சேராவின் வமிசத்தில்; எய்யுஷெலும், அவன் சகோதராகிய அறுதூற்றுத் தொண்ணூறுபே ரும்.—பேன்யாமீன் வமிசத்தில் அசினுயவின் புத்திர றாகிய ஒதாவியாவின் பெளத்திரனும், மினூல் லாயின் புத்திரனுமாகிய சல்லூ.—எரோகாயின் புத்திராகிய இப்னிய, மிக்கிரியின் பெளத்திர னும் ஊசியின் புத்திரனுமாகிய எலா, இப்னிய வின் புத்திராகிய ரேருவேலின் பெளத்திரனும் ஷிபத்தியாவின் புத்திரனுமாகிய மினூல்லாம் என் பவர்களும்,—தங்கள் தங்கள் வமிசப்படி இவர்கள் சகோதரர் தொனாயிரத்து ஐம்பத்தாறுபேருமே. இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் பிதாவமிசத் துக்குப் பிரதானிகளாயிருந்தார்கள்.

௩ ஆசாரியர்களில்; யெதாயா, யோயாரிப்ப, யா ல்கின்,—தேவனுடைய ஆலயத்துக்கதிபதியாகிய அதேப்பின் புத்திராகிய மிராயோத்தின் புத்திர னான சாதோக்கின் புத்திராகிய மினூல்லாயின் பெளத்திரனும், இல்கியாவின் புத்திரனுமாகிய

அசரியா;—மல்கியாவின் புத்திராகிய பஷ்கூ ௩௨ ரின் பெளத்திரனும், எரோகாயின் புத்திரனுமா கிய அதாயா, இம்மேரின் புத்திராகிய மிஷில் லேமீத்தின் புத்திரான, மினூல்லாயின் புத்திர னென்ற யாசேராவின் பெளத்திரனும், அதியே வின் புத்திரனுமாகிய மாசாயி;—அவரவர் பிதா ௩௧ வமிசத்துக்கதிபதிகளாகிய அவர்கள் சகோதரர் ஆயிரத்தெழுதூற்றுபதுபேர்; இவர்கள் தேவ னுடைய ஆலயத்தினுள்ளபணிவிடைசெய்வதற் கு வல்லவராயிருந்தார்கள்.—லேவியரில் மிராரி ௩௪ யின் சந்ததியினுள்ள அஷ்பியாவின் புத்திரா கிய, அசரீக்காயின் பெளத்திரனும், அஜூப்பின் புத்திரனுமான ஷிமாயா;—பப்பக்கார், எரேஷ், ௩௫ காலால், ஆசாப்பின் புத்திராகிய சிக்கிரியின் பெளத்திரனும், மீகாவின் புத்திரனுமான மத்த னியா;—யெதூதானின் புத்திரான காலாவின் ௩௬ பெளத்திரனும், ஷிமாயாவின் புத்திரனுமாகிய ஒபதியா, சிதோபாத்தியரின் கிராமங்களிலே கு டியிருந்த எலக்கானுமே பெளத்திரனும் ஆசா வின் புத்திரனுமாகிய பெரிகாயா.—வாசும்காவ ௩௭ லானராகிய ஷல்லும், அக்கூப், தல்மோன், அ கீமோன், இவர்கள் சகோதரர். இவர்களிற் பிரதா னி ஷல்லும்;—லேவியின் புத்திரரின் கூட்டத் ௩௮ தாரைச்சேர்ந்த காவலானராகிய இவர்கள், இரா சாவின் கீழ்த்திசைவாசலைக் காத்துவந்தார்கள்.— கோராவின் புத்திராகிய, ஏபியாசாப்பின் பெள ௩௯ த்திரனும், கோரேயின் புத்திரனுமாகிய ஷல்லும், அவன் பிதா வமிசத்தைச்சேர்ந்த அவன் சகோ தராகிய கோராகியரும், தங்கள் பிதாக்கள் யெ கோவாவின் சேனைகளுக்கதிபதிகளாகி வா சலைக் காத்துவந்த பிரகாரம் பணிவிடைசெய்வ தற்கு அதிபதிகளாகி ஆவாசத்தின் வாசலைக் காத் துவந்தார்கள்.—எலீயேசாரின் புத்திராகிய பீ ௩௯ னிகால், யூருவகாலத்தில் அவர்களுக்கதிபதியா யிருந்தான், யெ கோவா அவனொழுந்ந்தார்.— மிஷெலியியாவின் புத்திராகிய சகரியா சபை ௪௦ யின் ஆவாசவாசலின் காவலனுயிருந்தான்.— வாசல்களுக்குக் காவலானராகத்தெரிந்து கொண் ௪௧ னப்பட்டவர்கள் ஆக இருதூற்றுப்பன்னிரண்டு பேர். இவர்கள் தங்கள் தங்கள் கிராமங்களின்ப டிதங்கள் தங்கள் வமிசவரலாற்றிற்குறிக்கப்பட்ட ௪௨ டார்கள், இவர்களைத்தாவீதம், தரிசியாகிய சாமு வேலும், அவரவருக்குரிய மிக்கப்பட்ட வேல யில் ஏற்படுத்தினார்கள்.—இவர்களும், இவர்கள் ௪௩ சந்தியாரும், ஆவாசஸ்தலமாகிய யெ கோவா வின் ஆலயத்தின் வாசல்களை முறைமுறையாய் விசாரித்துவந்தார்கள்.—கிழக்கு, மேற்கு, வடக் ௪௪ கு, தெற்கு என்று நான் குறிக்கெசகளிலும் பிரதா ௪௫ னகாவலானாரிருந்தார்கள்.—லேவியராகிய யாதா ௪௬ னவாசும்காவலானார் நாலுபேரும் தங்களுக்குநி யமிக்கப்பட்ட வேலையைச்செய்து, தேவனு டைய ஆலயத்தின் அறைகளுக்கும் பொக்கிஷ சாலைகளுக்கும் அதிபதிகளாயிருந்தார்கள்.—அதி ௪௬

(௧. அதி. க.) எஸ்ரு. ௨. ௩௩. (௨) எஸ்ரு. ௨. ௪௩. நிசி. ௪. ௪௬. யோச. ௩. ௨௪. எஸ்ரு. ௨. ௪௬. (௩) நிசி. ௩. ௧. (௪) நிசி. ௩. ௩. (௫) நிசி. ௩. ௩. (௬) நிசி. ௩. ௩. (௭) நிசி. ௩. ௩. (௮) நிசி. ௩. ௩. (௯) நிசி. ௩. ௩. (௧௦) நிசி. ௩. ௩. (௧௧) நிசி. ௩. ௩. (௧௨) நிசி. ௩. ௩. (௧௩) நிசி. ௩. ௩. (௧௪) நிசி. ௩. ௩. (௧௫) நிசி. ௩. ௩. (௧௬) நிசி. ௩. ௩.

னூல் தங்கள் தங்கள் கிராமங்களிலேயிருந்த அவர்கள்சகோதரர், முறைக்குமுறை கிழமைதோறும் இவர்களுக்குப்பிரதியாக வருவார்கள்.

௨௭ அவர்களுக்குக்காவல்காக்கும் வேலை யொப்புவிக்கப்பட்டிருந்தபடியினால், தேவனுடைய ஆலயத்தைக்குழப்படுத்திருந்து, காலைதோறும் ௧௨௮ தவணைத்திறந்து விடுவார்கள்.-அவர்களின் சிலர்தேவ ஆராதனைக்கேற்ற பாத்திரங்களைக் காத்து வைத்துத்தொகையின்படி அவைகளை உள்ளே கொண்டுவரவும், வெளியேகொண்டபோகவும், ௨௯ நியமிக்கப்பட்டார்கள்.-அவர்களின் சிலர் பாத்திரங்களையும், பரிசுத்த ஸ்தானத்திலுள்ள சகல பாத்திரங்களுக்கும், மெல்லிய மாவையும், திராட்சரசசத்தையும், எண்ணெயையும், குந்துருவையும், சுகந்த வருக்கங்களையும் காக்கும்படி நியமிக்கப்பட்டார்கள்.-ஆசாரியரின் புத்திரரின் சிலர் சுகந்திரவியத்தினால் தைலத்தை யுண்டெண்ணுவார்கள்.-கோராகியான ஷல்லியின் சேஷ்டபுத்திரனும், லேவியரிலொருவனுமாகிய மத்திதியா, சட்டிகளில் ஆயத்தப்படுத்தப்படும் பதார்த்தங்களை விசாரித்துவந்தான்.-கோகாத்திய வமிசுத்தாரின் மற்றச்சகோதரரின் சிலர், ஓய்வு நாட்கள்தோறும் சமுகத்தப்பங்களை ஆயத்தப்படுத்த நியமிக்கப்பட்டார்கள்.-லேவியரின் பிதா வமிசுத்ததிபுகிகனாகிய பாடகர், தங்கள் தொழிலை இராப்பகல் நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற ௧௪ வேலைகளை நீங்கி அறைகளிலிருந்தார்கள்.-இவர்கள் லேவியரின் பிதா வமிசுத்துக்குள் பிரதானிகளாய்த் தலைமுறைதோறும் யெருஷலேமில் வாசம்பண்ணினார்கள்.

௧௫ கிபியோனின் பிதாவாகிய யிகியேல் கிபியோனில் வாசம்பண்ணினான், அவன் மனைவியின்பேர் மாகான்:-அவன் சேஷ்டபுத்திரன் அப்தோன், பின்பு ரூர், ஷேஷ்பாகால், நெர், நாதாபு, ௧௭ கிதோர், அகியோ, சகரியா, மிக்லோத்.- ௧௮ மிக்லோத், ஷிபியாமைப்பெற்றான். இவர்கள்யெருஷலேயிலே தங்கள் சகோதரர் சமீபத்தில் தங்கள்சகோதரருடன்வாசம்பண்ணினார்கள்.-நெர், கிஷேப்பெற்றான்; ஷேஷ்புஷேஷபெற்றான்; ஷேஷுஷ், யோனாதானையும், மல்கிஸ்ராவையும், அபீசயனாவையும், எஷ்பாலையும் பெற்றான்.-யோனாதானின் புத்திரன் மெரிப்பால்: மெரிப்பால், ௪௧ மீகாவைப்பெற்றான்.-மீகாவின் புத்திரர் பீத்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ்.-ஆகாஸ், யாராவைப்பெற்றான்; யாரா ஆலெமெத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்றியையும் பெற்றான்; ௪௩ சிம்றி, மோத்தாவைப்பெற்றான்;-மோத்தா, பினியவைப்பெற்றான்; இவன்புத்திரன் ரெபாயா, இவன்புத்திரன் எலீயாசா, இவன்புத்திரன் ஆத்தசேல்.-ஆத்தசேல் ஆறுபுத்திரரைப் பெற்றான்; அவர்களைப்பேர் அசரீக்காம், பொக்ரா, இஷ்மாவல், ஷிகரியா, ஓபதியா, ஆனான், இவர்கள் ஆத்தசேலின்புத்திரர்.

ஓ. அதிகாரம்.

௧. ஷவுல் தோல்வியடைதல்: ௮. பெலிஸ்தியர் செயம்பெறல்: ௧௧. யாபேஸ்கிலியேழ்மனுஷர் தயையைக்காட்டல்: ௧௩. ஷவுல் பாவத்தினிமித்தம் தன் இராச்சியத்தை யிழத்தல்.

பெலிஸ்தியர் இஸரவேலரோடே யுத்தம்பண்ணினபொழுது, இஸரவேல்சனங்கள் பெலிஸ்தியர்முன்னின்றந்தப்பி ஓடி, கிஸ்போவா மலையிலேகொலையுண்டு விழுந்தார்கள்.-பெலிஸ்தியர் ஷவுலையும், அவன்புத்திரரையும் தொடர்ந்துருங்கினார்கள்; பெலிஸ்தியர் ஷவுலின்புத்திரராகிய யோனாதானையும், அபீனாநாப்பையும், மல்கிஸ்ராவையும் கொன்றுபோட்டார்கள்.-ஷவுலுக்குவிரோதமாய்யுத்தம் அதிகரித்தது, வில்லீரர் அவனைக் கண்டுபிடித்தார்கள், அவன் வில்லீரரால் காயப்பட்டான்.-அதினால் ஷவுல் தன்சுயுத்தாரியைகொக்கி, விருத்தசேனயில்லாத இவர்களுவந்து என்னை அவமானம்பண்ணுதபடிக்கு, நீயே உன்கட்கத்தையுருவி, அதினால் என்னை யுருவிக்குத்தென்றான். ஆயுத்தாரி மிகவும் பயந்ததினால், அவன் ஒரு கட்கத்தை எடுத்து, அதின்மேல்விழுந்தான்.-ஷவுல்மரணமடைந்ததை அவன் ஆயுத்தாரி கண்டபொழுது, தானுங்கட்கத்தின்மேல்விழுந்து இறந்துவிட்டான்.-இவ்வில்தமாய்ஷவுலும், அவன்புத்திரர்மூவரும், அவர்குடும்பத்தாரெல்லாரோடும் இறந்துபோனார்கள்.-தாழ்ந்த பூமியிலுள்ள இஸரவேல் சனங்களெல்லாரும், அவர்கள் தப்பி ஓடினதையும், ஷவுலும் அவன் புத்திரருமிறந்துபோனதையும் கண்டபொழுது, தங்கள் பட்டணங்களைவிட்டோடிப்போனார்கள்: பெலிஸ்தியர் வந்து அவைகளில் வாசம்பண்ணினார்கள்.

மற்றநான் பெலிஸ்தியர் கொலையுண்டவர்களின் வஸ்திரமுதலானவைகளை உரியவந்தபொழுது, ஷவுலும் அவன்புத்திரரும் கிஸ்போவாமலையில் விழுந்துகிடக்கக்கண்டார்கள்.-அவன் தலையைவெட்டி, அவன் ஆயுதங்களையுமெடுத்துக் கொண்டு, தங்கள்விக்கிரகங்களுக்குஞ் சனங்களுக்கும் பிரசித்தப்படுத்தும்பொருட்டு, பெலிஸ்தியர் தேசத்தின் நான்குதிசைகளிலுஞ் செய்தி அனுப்பினார்கள்.-அவன் ஆயுதங்களைத்தங்கள் தேவனுடைய ஆலயத்திலே வைத்தார்கள், அவன் தலையைத் தானே தேவனுடைய ஆலயத்திலே தூக்கிவிட்டார்கள்.

பெலிஸ்தியர் ஷவுலுக்குச்செய்ததை, யாபே ஷவுல் கிலியாத்தாரர்யாவருங் கேள்விப்பட்டபொழுது, -பராகிரமசாலிகளெல்லாரும் எழுந்து போய், ஷவுலின் உடலையும் அவன் புத்திரரின் உடல்களையும் எடுத்து, யாபேனூக்குக் கொண்டு வந்து, அவர்கள் எலும்புகளை யாபேஷிஷுள்ள அல்லோன் விருட்சத்தடியிற் புதைத்துவிட்டு, ஏழுநாள் உபவாசஞ்செய்தார்கள்.

ஷவுல் யெகோவாவுக்கு விரோதமாய்ச் ௧௩

(௩௩) யாத்.௩௩.௨௩. (௩௪) லேவி.௨.௫. (௩௨) லேவி.௨௪.௮. (௩௩) அதி.௧.௩௧.- (௩) அதி. ௧.) ௧.சாமு.௩௧.௧,௨. (௨) ௧.சாமு.௩௪.௪௩. (௩) ௧.சாமு.௩௧.௩. (௩௩) ௧.சாமு.௩௩.௩. ௧.சாமு.௨௮.௭.

செய்த அதிகிரமத்தினியித்தமும், யெகோவாவின் வாக்கைப்பேணி நடவாததினியித்தமும், காரியத்தை அறியும்படி யெகோவாவிடத்தில்கேளாமல்பேய்வீத்தைக்காரியிடத்தில் ஆலோசனை கேட்டதினியித்தமும், மரணமடைந்தான்.—இவ்விதமாய் அவரினைக்கொன்று, இவன் இராச்சியத்தை ஈஷாயின் புத்திரனாகிய தாலீதுக்குக்கொடுத்துவிட்டார்.

யக. அதிகாரம்.

௧. எப்ரோனில் தாலீது ராசாபிஷேகம் பெறல்: ௪. யெருசலேமைப்பிடித்தல்: ௨. தாலீதின் பராகிரமசாலினை விபரம்.

பின்பு இலரவேலர் எல்லாரும் எப்ரோனிலே தாலீதினிடத்தில் கூடிவந்து, கேளும், நாங்கள் உமது எலும்பும், உமதுமாயிசமுமாயிருக்கிறோம்.—
௨ சிலகாளுக்குமுன் ஷவுல் இராசாவாயிருந்தபொழுதும், இலரவேலரைப் போக்குவரவுசெய்யும்படி நடத்தினவர் கீரே: உமது தேவனாகிய யெகோவா உம்மைகோக்கி, கீ என் சனங்கனாகிய இலரவேலரைப் பரிபாலனம் பண்ணுவாய், என் சனங்கனாகிய இலரவேலருக்கு அகிபதி யாவாயென்று சொல்லியிருக்கிறே.—
௩ இவ்விதமாய் இலரவேலரின் முதியோர் யாவரும் எப்ரோனுக்கு இராசாவிடத்தில் வந்தார்கள்; தாலீது எப்ரோனிலே யெகோவாவின் சமூகத்தில் அவர்களோடும் உடன்படிக்கை செய்தான்; யெகோவா சாமுவேலைக்கொண்டு சொல்லிய வாக்கின்படி, அவர்கள் தாலீதை இலரவேலருக்கு இராசாவாக அபிஷேகம் பண்ணினார்கள்.

௪ தாலீதும், இலரவேலரின்வரும், யேபூசென்னும் யெருசலேமுக்குப் போனார்கள்; அத்தேசத்தில் எபூசியர் வாசம் பண்ணினார்கள்.—யேபூசு குடிகள் தாலீதை கோக்கி, கீ இங்கே வரலாகாதென்றார்கள். ஆனால் தாலீது சீயோன்துருக்கத்தைப்பிடித்தான், அது தாலீதின் ககரம்.—தாலீது, முதல் முதல் எபூசியரை முறிய அடிக்கிறவனெவனோ, அவன் என் பிரதான சேனாபதியாவான் என்றான். சேருயாவின் புத்திரனாகிய யோவாப் முதல் ஏறிப்போனபடியால், பிரதான சேனாபதியானான்.—தாலீது அந்தக்கோட்டையில் வாசம் பண்ணினான்; அகினால் அதற்குத் தாலீதின் ககரமென்று பெயரிட்டார்கள்.—அவன் மில்லோ தொடங்கிச்சுற்றிலும் ககரத்தைக்கட்டுவித்தான்: யோவாப் ககரத்தின் மற்றஸ்தானங்களைப் புதுப்பித்தான்.—தாலீது வரவரவிருத்தியடைந்து பெரியவனானான்: சேனாபதியாகிய யெகோவா அவனோடிருந்தார்.

௨ இலரவேலரைக்குறித்த யெகோவா சொல்லிய வாக்கின்படி தாலீதை இராசாவாக்கும்பொருட்டு, இலரவேலரெல்லாரோடும் அவனுடைய இராச்சியத்தில் அவனைத்திடப்படுத்தி அவனி

டத்திலிருந்தபராகிரமசாலிகளின் சிறந்தவர்களிடங்களே,—பிரதான சேனாபதியும், அக்மோனிய யகனாமாகிய யாஜூவியும், இவன் தன் சுட்டியை ஒங்கி ஒருமுறை முந்தறு சனங்களைக்கொன்று போட்டான்.—இவனுக்குப்பின் பராகிரமசாலி உலிகள் மூவரிலொருவனும், அகோயிய நாகிய தோதோவின் புத்திரனாமாகிய எவீயேசார்.—இ யகவன் பெலிஸ்தியர் யுத்தஞ்செய்யும்படி பஸ்தம் மீயிலிருந்த வாற்கோதுமை நிறைந்த வயல் நிலத்தில் கூடி வருகிறபொழுதும், பெலிஸ்தியருக்கு முன்னின்ற ஒரு சனங்கன் தப்பி ஒடுகிறபொழுதும், தாலீதுடன் அங்கேயிருந்தான்.—இவர்கள் அங்கி யெலத்தின் மத்தியில் நின்று, அதைவிடுவித்துப்பெலிஸ்தியரைக்கொன்றார்கள்; யெகோவா அவர்களை மகா இரட்சிப்பாக இரட்சித்தார்.

முப்பது பிரதானிகளுக்குள் மூன்று பேர், ௨௫ அதுல்லாம் கெப்பியிலிருந்த தாலீதினிடத்தில் கன்மலைக்குப் போனார்கள்; பெலிஸ்திய சேனைகள் ரெபாய்மென்னுத் தாழ்ந்த பூமியிலே பாளையிறங்கினார்கள்.—அப்பொழுது தாலீது அரணைல் யகதானத்திலிருந்தான். பெலிஸ்தியரின் தாணையம் பேதல்கேயிலிருந்தது.—தாலீது தாகங்கொண்டு, ௨௭ பேதல்கேயின் வாசலருகான கிணற்றினின்று கொஞ்சத் தண்ணீர் குடிக்கக்கொண்டுவரக் கூடியவன் யாவனென்று சொல்ல, —அம்மூவரும் ௨௮ பெலிஸ்தியரின் பாளையத்துக்குட்புகுந்துபோய், பேதல்கேயின் வாசலுக்கருகான கிணற்றிலே தண்ணீர்மொண்டு தாலீதினிடத்தில் கொண்டு வந்தார்கள்: தாலீது அதைப்பானம் பண்ணவில்லை.—நான் இறக்காரியத்தைச்செய்யாமல் என்தே யகவன் என்னைத்தடைப்படுத்துவாராக: தங்கன் பிராணனைப்பேணாமல் போய்வந்த இவர்கள் இரத்தத்தைக்குடிப்பேனென்று சொல்லி, அதைப்பானம் பண்ணாமல் யெகோவாவுக்கென்று ஊற்றிப்போட்டான். இந்த மூன்று பராகிரமசாலிகள் இக்காரியங்களைச் செய்தார்கள்.

அபிஷாய்யோவாப்பின்சகோதரன், இவன்மூ உயவரினும் பிரதானி: இவன் தன் சுட்டியை ஒங்கி முந்தறுபேரைமடங்கடித்ததினால், மூவருக்குள்ளும் பேர்பெற்றவனானான்.—மூவருக்குள்ளும் உக இவன் மற்ற இருவரினும் அதிகமென்மையுள்ளவன்; ஆதலால் இவன் அவர்களுக்குக்கதிபதியானான்: ஆனால் முத்தின மூவருக்குஞ் சமாளமானவனல்ல.—கப்செயேவிலுள்ள ஒரு பராகிரமசாலி உலியின் புத்திரனாகிய யோயதாவின் புத்திரனான பினாயா மகா கிரியைகளைச்செய்தான்; இவன் சிங்கம்போன்ற மோவாபியர் இருவரைக்கொன்றதமன்றி, உறைந்தமழை பெய்த்தினத்தில் ஒரு கெபிக்குள்ளேபோய் ஒருசிக்கத்தையுங் கொன்றான்.—இவன் ஐந்துமுடியரமுள்ள ஒரு எகிப்தி உகயனைக்கொன்றான், செய்கிறவனுடையபடைமரத்தைப்போன்ற சுட்டி எகிப்தியன்கையிலிருந்

(௨௪) ௧.சாமு.௨௫.௨௮. ௨.சாமு.௧.௧.௨. (யக. அநி. ௧.) ௨.சாமு.௫.௧. (௨) சங்.௭௮.௭௧. (௩) ௨.சாமு.௫.௧. ௧.சாமு.௨௧.௧.௨.௨.௧. (௪) ௨.சாமு.௫.௧.௧.௧.௧.௨.௧. (௫) ௨.சாமு.௫.௭. (௨) ௨.சாமு.௨௧.௮. ௧.சாமு.௨௧.௧. (௨௧) ௧.சாமு.௨௧.௧. (௨௨) ௨.சாமு.௨௧.௨.௨.

தது; இவன் ஒருதடியைப்பிடித்துக்கொண்டு, அவனிடத்திலிறங்கிப்போய், எகிப்தியன்கையிலிருந்தநட்டையைப்பறித்து, அவனை அவன் ஈட்டியிசுராலேகொண்டுபோட்டான்.—யோயதாவின் புத்திரனாகிய பிரயா இக்காரியங்களைச்செய்து, பராக்ரமசாலிகள்மூவருக்குள்ளும்பேர்பெற்றவஉடு னான்.—இவன் முப்பதுபேருக்குள்ளும்மேன்மைபெற்றான், ஆனாலும் முந்தின மூவருக்குஞ்சுமானமானவனல்ல: தாவீதுதன்மெய்க்காவற்காரருக்கு இவனைஅதிபதியாக ஏற்படுத்தினான்.

உசு யோவாப்பின்சகோதரனாகியஅசாகேல், பேதலகேழாராகிய தோதோவின்புத்திரனாகிய எல்உஎ காணன்,—ஆரோரியனாகிய உழமோத், பெலோஉஅனியனாகிய ஏலெதல்,—தெக்கோயனான இக்கேஷின் புத்திரனான ஈரா, அன்தோத்தியனாகிய உக அபீயேசர்,—ஊஷாத்தியனாகிய சிபெக்காய், அகூய கோயியனாகிய ஈலாய்,—நிதோபாத்தியனாகிய மகராயி, நிதோபாத்தியனாகிய பானாவின் புத்திரனானஏலேத்,—பேன்யாமீன்வமிசத்தைச்சேர்ந்தகிபியாஊரானாகியரீபாயின்புத்திரனானஇதியா, பிரத்தோனியனாகியபிரயா.—காகாஷென்னும் ரீரோகூடைக்குச்சமீபத்திலுள்ள ஊராய்,—அர்பத்தியனாகிய அபீயேயல், பகரமியனாகியஅஸ்மாவேத், ஷகூச கல்போனியனாகியஇலியபா,—கிசோனியனாகிய ஆஷேயின்புத்திரர், அராரீயனானஷாகியின்புத்திரனாகியயோனாதான்,—அராரீயனான சாக்காரின் புத்திரனாகியஅகியாம், ஊரின் புத்திரனாகியஇலீபால்.—மிகேராத்தியனாகிய ஏபெர், பெலோனியனானாகியஅகியா,—கர்மேலியனாகிய எச்சரோ, எஸ்கூபாயின்புத்திரனாகிய ஈராயி,—நாதானின்சகோதரனாகியயோவேல், அகரீயனின்புத்திரனாகியமிப்பகாரீ,—அம்மோனியனாகிய செலெக், சேருயாவின்புத்திரனாகிய யோவாப்பின் ஆபுத்தாரியும்சுபெரோத்தியனுமாகிய ஈராய்,—இந்தரியனாகியசக ஈரா இந்தரியனாகிய காரேப்,—எத்தியனாகியஊரிசஉயா, அக்லாயின் புத்திரனாகிய சாபாத்,—ரூபேனிய சேனாபதியும், ரூபேனியனான ஷீசாவின் புத்திரனுமாகிய ஆதினா, இவனோடெட்டிய முப்பதுபேர்,—மாகாவின் புத்திரனாகிய ஆனன், மிச்சசனியனாகிய யோஷாபாத்,—அஸ்திராத்தியனாகிய உசீயா, அரோகேரியனாகிய ஒதானின்புத்திரர்சடுஷாமா, யிகியேல்,—ஷிம்றீயின்புத்திரனாகிய யெதீயேல், அவன் சகோதரனும் தித்தியனுமாகியசக யோகா,—மகவீயனாகிய ஈலியேல், எஸ்னாயின் புத்திரராகிய எரீபாய், யோஷவ்யா, மோவாபியசனாகிய இத்மா,—ஈலியேல், ஒபெத், மிசொபாகியனாகிய யாகியேல் என்னும் இவர்கள் வீரராயிருந்தார்கள்: தாவீதுடத்திலிருந்த பராக்ரமவீரரின் தொகை இதுவே.

யெ. அதிகாரம்.

க. சிக்கலாக்கிலே தாவீதுனிடத்திற்சேர்ந்த கூட்டத்தார்:உக.எப்ரோனிலே அவனிடத்திலவந்தசேனைகள்.

தாவீது, ஷேஷின் புத்திரனாகிய ஷவுலின் சிமித்தம்மறைந்திருந்த காலத்தில்,பேன்யாமீன் கோத்திரத்தாராகிய ஷவுலின் சகோதரர்களில் வில்வீரரும்,—கவன் ஏறிவதற்கும், வில்வினைன்றும் அம்பெய்வதற்கும், வலக்கை இடக்கை இரண்டும் வழங்குகிறவர்களுமாகிய யுத்தத்துக்குதவி செய்யும் பராக்ரம சாலிகள் சிக்கலாக்கிலே தாவீதுடத்திலவந்தார்கள்.—இவர்களிற் பிரதானிகள் கிபியாத்தியனாகிய ஷிமாயாவின்புத்திரனாகிய அகியேசேர்;யோவாஷ், அஸ்மாவேத்தின்புத்திரராகிய இசியேல்; பேலேத், பிராகா, அன்தோத்தியனாகியயெகூ.—முப்பதுபேருக்குள் பராக்ரமசாலியும், முப்பதுபேருக்கு அதிபதியும், கிபியோனியனுமாகிய இஸ்மாயா, ஏரேமியா, யாகசியேல், யோகானன், கிதேராத்தியனாகிய யோசபாத்,—இலூசாய், ஏரேமோத், பிகல்யா, ஷிமரியா, அரூபியனாகியஷிபத்தியா,—கோர்கியராகியஎல்ககானா, யேசியர், அசரேல், யோவேசர், யாஷூவியாய்,—கிதோரிலுள்ள எரோகாயின் புத்திரர்யோவேலா, சிபதியா.—காத்தியருக்குள்யுத்தத்துக்கு யோக்கியராகிய யுத்தவீரரும், பராக்ரமசாலிகளும்,கேடகத்திலும் ஈட்டியிலும்கைப்பரிட்சையுள்ளவர்களும், சிக்கமுக்கம்போன்ற முகமும், மல்களின்மேலுள்ளமன்போலும் வேகமுள்ளவர்களாகிய சிலர், வனாந்தரத்திலுள்ளதுருக்கத்திலிருந்த தாவீதுடத்தில்சேர்ந்தார்கள்.—முதலாம் ஆன் எட்சர், இரண்டாம்ஆன் ஒபதியா, மூன்றாம் ஆன் இலியாப்,—காலாம்ஆன் யிஷமன்னா, ஐக்காம்ஆன் ஏரேமியா,—ஆரூம்ஆன் அத்தாய், ஏழாம் ஆன் ஈலியேல்,—எட்டாம்ஆன்யோகானன், ஒன் பதாம்ஆன் இல்சாபாத்,—பத்தாம்ஆன் ஏரேமியா, ஐபத்திரொராம்ஆன்மப்பன்னாயி.—காந்தத்தியாரா ஷசியஇவர்கள்சேனாபதிகள்:இவர்களிற்சிறியவன்தறாபேருக்கு அதிபதி, பெரியவன் ஆயிரவருக்கு அதிபதி.—இவர்கள் யோர்தான்நதி தன்கரை விளின்மேலெல்லாம்புரண்டொய்கிறபொழுது, முதன்மாதத்தில் அதைக்கட்டுதொய்த்தாழ்ந்தபூமியிலே கீழ்த்திசையிலும் மேற்றிசையிலுமுள்ளயாவரைபுந்தரத்திலிட்டார்கள்.—பேன்யாமீன் வரும்பூதாசந்ததியாருமானவர்களிற்சிலர்துருக்கத்திலே தாவீதுடத்திலவந்தார்கள்.—தாவீது அவர்களை எதிர்கொண்டபொய் அவர்களைநோக்கி, ஈல்கன் எணக்குதவிசெய்யும்படி சமாதானமாய்வந்தீர்களேயாகில் என்மனம் உங்கனோடிசைந்திருக்கும். என் கையில் ஏதாஜிலும்கொடுமையில்லாதிருக்க ஈல்கன் என்னை என்சத்துருக்களுக்கு ஒப்பிக்க வந்தீர்களேயாகில், நம்முடையபிதாக்களின் தேவன் அதைப்பார்த்துக்கண்டிப்பாராக என்றான்.—அப்பொழுது பிரதான சேனாபதியாகிய அமாசாயின்மேல் ஆவிவர, அவன், தாவீதே, நாங்களு உம்மோடிருக்கின்றும், வாழ்க, வாழ்க, உமக்கு உதவிசெய்கிறவர்களுங்கூடவாழ்க. உமது தேவன் உமக்குத்துணைநிற்கிறான்

(உசு)உசாமு.உக.உசு. (உஎ)உசாமு.உக.உடு.உசு. (கூச)உசாமு.உக.கூஉ.கூக.—(யெ. அதி. உ.) கசாமு.உஎ. உ.க. சியா.உய.யக. (அ)உசாமு.உய.அ. (யடு) யோச.க.யடு. (யஅ) சியா.க.கூச. உசாமு.யெ.உடு.

முன். அப்பொழுது தாலீது அவர்களை அங்கி கரித்துக்கொண்டு அவர்களைத் தனபதிகளாக்கி யுக் னான்.—உஷுவை எதிர்த்துயுத்தஞ்செய்யப்பெயிஸ் தியருடன் தாலீதுபுறப்பட்டபொழுது மனுவே யிலுள்ளசிலர் அவனிடத்தில்வந்தார்கள்:பெயிஸ் தியரின் அதிபதிகள் ஆலோசனைசெய்து இவன் எங்கள் தலைகளினாலே தன் ஆண்டவனாகிய உஷுவ ளுடன் சந்திசெய்வானென்றுசொல்லி அவனைய னுப்பிவிட்டார்கள். அதினால் அவர்கள் இவர்க ளைக்கு உதவிசெய்யவில்லை.—அவன் சிவ்லாக்குக் குப்போனபொழுது ஆயிரவருக்கதிபதிகளாகிய அத்தலையோசாபாத்த, யெதீயேல், மீகாயேல், யோ சாபாத், இலியூ, சிவ்லாய் என்பவர்கள் மனுவேயி உக விருந்து அவனிடத்தில்வந்தார்கள்.—இவர்கள் மகாவீரரும்சேனாபதிகளுமாயிருந்தபடியால், தாலீ து ஷ்டரி ந்தனைத்தைஎதிர்த்தபொழுது அவ ளுக்குஉதவியசெய்தார்கள்.—அக்காலத்தில் தாலீதுக் கு உதவியசெய்யும்படி சேனைகள் காளுக்குகாள் அவனிடத்திலேசேர, அவர்கள் தேவசேனையைப் போல மகாசேனையானார்கள்.

உக கேடகமும் ஈட்டியுந்தரித்து யுத்தசன்னத்த ராய்வந்த யூதாவமிசத்தார் ஆறாயிரத்தெண்ணூறு ளு பேர்.—ஹியியோன்வமிசத்தில் பராக்கிரமசாலிக உடு னாகிய யுத்தவீரர் ஏழாயிரத்தொருநூறுபேர்.—லே உக விவமிசத்தில் காலாயிரத்தநூறுபேர்.—ஆரோன் வமிசத்தாருக்கு அதிபதி யோயதா, அவனுடன் ளு மூவாயிரத்தெழுநூறுபேரும்,—பராக்கிரமவீரனும் வாலிபனுமாகிய சாதோக்கும், அவன் பிதாவமிச த்தில் இருபத்திரண்டு சேனாபதிகளாயிருந்தார் க உஅன்.—பென்யாமீன்வமிசத்தில்உஷுவின் இனத்தார் மூவாயிரம்பேர்:அதுவரைக்கும் இவர்களில்மிகு தியானவர்கள் உஷுவின்பட்டத்தாராயிருந்தார் க உகன்.—எப்பராயிமீன்வமிசத்தில்தலைக்கள்தங்கள் பிதாவ மிசத்திலேபேர் பெற்ற பராக்கிரமவீரர் இருபதி ளு றாயிரத்தெண்ணூறுபேர்.—மனுவேயின் பாதிக்கோத்திரத்தில்பதினெண்ணாயிரம்பேர், இவர்கள் தாலீதை இராசாவாக ஏற்படுத்தும்பொருட்டுத் தல்கன் தல்கன் நாமத்தின்படிருறிக்கப்பட்டவர் ளு களாயிருந்தார்கள்.—ஈஷுகாரின் வமிசத்தில் இரு நூறுபிரதானிகள்; இவர்கள் ஞானிகளும்விவேகி களுமாய்விசேஷசமயங்களில் இலரவேலர்இன் னை செய்யவேண்டுமென்று அறிந்தவர்களாயி ருந்தார்கள். அவர்கள்சகோதரர்யாவரும் அவர்கள் ளு உகட்டனைக் கமைந்திருந்தார்கள்.—செபுலோனின் வமிசத்தில் யுத்தத்திருகுப் புறப்படுகிறவர்களும் அணிவருக்கத்தக்க னிபுணரும்யுத்தத்தின் ஆயுதங் களைத்தரித்தவரும் ஐம்பதினாயிரம்பேர்:இவர்கள் ளு இருமணப்பட்டவர்களல்ல.—நத்தாலியின்வமி சத்தில் ஆயிரஞ்சேனாபதிகள், பரிசையும் ஈட்டி யுந்தரித்து அவர்களுடன்வந்தவர்கள் முப்பத்தே ளு மூயிரம்பேர்.—தான் வமிசத்தில் யுத்தநிபுணரா னவர்கள் இருபத்தெண்ணாயிரத்தநூறுபேர்.—

ஆலோசனையிசத்தில் யுத்தத்துக்குப் புறப்பட்டவ ளு கும்யுத்தநிபுணர் காற்பதினாயிரம்பேர்.—யோந்தா ளு னுக்கப்பறத்தில் ருபேனியர், காத்தியர், மனுவேயின் பாதிக்கோத்திரத்தாரென்னும் இவர்க ளில் யுத்தத்துக்கு எந்தஆயுதங்களையுந்தரித்தவர் கள் னற்றிருபதினாயிரம்பேர்.—யெ கோவா ளு வுடையவாக்கின்படி உஷுவின்இராச்சியத்தைத் தாலீதுக்குக்கொடுக்கும்பொருட்டு, யுத்தசன்னத் தராய் எப்போனில் அவனிடத்தில்வந்த தனங்க ளின்தொகை இதுவே.—அணியாய் நிற்கத்தக்க ளு யுத்தவீரராகிய இவர்கள்சமஸ்தரும் தாலீதைச்சக ளு இலரவேலருக்கும் இராசாவாக ஏற்படுத்தும்ப டி கேர்மையகன இருதயத்தோடு எப்போனுக்கு வந்தார்கள்: இலரவேலரில் மற்றயாவரும் தாலீ தைஇராசாவாக ஏற்படுத்தும்படி ஒருமணப்பட்ட டிருந்தார்கள்.—அவர்கள்அங்கே தாலீதிடத்தில் ளு மூன்றுகளாய்ப் போசனபானம் பண்ணிக்கொ ண்டிருந்தார்கள்: அவர்கள்சகோதரர் அவர்களுக் கு ஆயத்தம் பண்ணியிருந்தார்கள்.—இலரவேல சயி ருக்குள்ளே மகாமகிழ்ச்சி உண்டாயிருந்தபடி யால் அவர்களுக்குச்சமீபத்திலிருந்த ஈஷுகாரிய ரும், செபுலோனியரும், நத்தாலியரும் கழுதை மேலும், ஓட்டகங்களின்மேலும், கோவையுதை களின்மேலும், எருதுகளின்மேலும் ஏற்றின அப்பமும்ன்றி, மாப்பண்டமும், அத்திப்பழவ டையும், திராட்சவற்றலும், திராட்சரசமும், எண் ணெயும், ஆமோகெளம், மிகுதியாய்க்கொண்டு வந்தார்கள்.

யு. அதிகாரம்.

க. உடன்படிக்கைப்பெட்டிகொண்டவரத்தாலீ துஆலோசித்தல்: க. கொண்டுவந்தசமயத்தில் ளுசா சல்களிக்கப்படல்.

பின்புதாலீது ஆயிரவருக்கதிபதிகளோடும், ளு ளுபேருக்கதிபதிகளோடும், மற்றை அதிபதிகள் யாவரோடும் ஆலோசனைபண்ணினான்.—அன்றி ளு யுத்தாலீது இலரவேலின் சமஸ்தசபையாரையும் நோக்கி, உங்களுக்கும் நம்முடைய தேவ னாகிய யெ கோவா ளுக்கும் சம்மதமாகில், இல ரவேலின்தேசமெங்கும் மீதியாயிருக்கிற எங்கள் சகோதரருக்கும், நகரங்களிலும் பேட்டைகளி ளு ந்தங்கியிருக்கிற ஆசாரியருக்கும் லேவியருக் குநம்மிடத்திற்குஈடிவரும்படி, ஆளனுப்புவோ ம்.—சம்முடைய தேவ னின் பெட்டியை நம் ளு மிடத்தில் எடுப்பித்துக்கொண்டவருவோம்:உஷு வின்சாலத்தில் அதனிடத்தில்விசாரியாமல் விட் டோமென்றான்.—சகல சனங்களின் பார்வைக் ளு கும் அந்தக்காரியம் நலமாய்த் தோன்றினபடியி னால், சமஸ்தசபையாரும் அப்படிச் செய்வோ மென்றார்கள்.—கீரியாத் எயாரீயிலிருந்து தேவ னுடைய பெட்டியைக் கொண்டவரும்படி, தாலீ து, எகிப்திலுள்ள சீகோர்நதிதொடங்கிவமாத் தினெல்லாவரைக்குமுள்ள சகல இலரவேலரை

(யு) க.சாமு.உக.உ.ச. (உக) க.சாமு.ளு.க. (உஎ) உ.சாமு.அ.யெ. (உஅ) ஆதி.கக.உக. உ.சாமு.உஅ.க.(கக) எஸ்த.க.க. (கஉ) சல.யெ.உ. (கஎ) அதி.யெ.ச. க.சாமு.யு.க.க.—(யு. அதி. உ.) க.சாமு.கக.க. ஏசா.கஎ.ச. (க) க.சாமு.எ.க.உ. (இ) க.சாமு.எ.டு. யோச.யு.க.உ. க.சாமு.ச.உ.க.

யும் கூடி வரச்செய்தான்.—தாவீதும், இலரவேலர் யாவரும், யூதாசுதந்தரத்தைச் சேர்ந்த கிரியாத் யாரீமென்னும் பாலாவிலே, கெருபியர் மத்தியில் தங்கியிருந்த யெகோவாவின் நாமத்தரித்த தேவனுடைய பெட்டியைக் கொண்டுவரும்படி போலர்கள்.—அபீலாஹாபின் வீட்டிலிருந்து அவர்கள் தேவனுடைய பெட்டியைப் புதுவண்டியின்மேலேற்றி வந்தார்கள்: ஊசாவும் அகியோவும் வண்டிசெலுத்தினார்கள்.—தாவீதும் இலரவேலரெல்லாரும், தங்கள் பெலத்துடன், கின்னரங்கனையும் தம்புருகனையும் மேளங்கனையும் கைத்தாளங்கனையும் பூரிகைகனையும் கொண்டு தேவனுக்கு முன்னம் கெம்பீரித்துப் பாடினார்கள்.

கீதோனின் தானியக் கணத்திற்குச் சமீபமாய் வந்தபொழுது, மாடுகள் பெட்டியை அசைத்தபடியினால் ஊசா பெட்டியைப் பிடிக்கத்தன்மையை நீட்டினான்.—அதினால் யெகோவாவின் கோபம் ஊசாவின் மேல் மூண்டது; அவன் பெட்டியின்மேல் தன்மையை வைத்தபடியினால், அவர் அவனைத் தண்டிக்க, அங்கே அவன் தேவனுடைய சமுக்குத்தில் இறந்துபோனான்.—யெகோவா ஊசாவை அடித்தகினிமித்தம், தாவீது விசனப்பட்டான்: அதினால் இந்நாளவரைக்கும் அந்த ஸ்தானத்துக்குப் பெரெஸ் ஊசாவென்னும் பெயர் வந்தது.—அன்றைத்தினம் தாவீது தேவனுக்கஞ்சி, தேவனுடைய பெட்டி என்னிடத்திற்கு எப்படியவரப்போகிறதென்றான்.—தாவீது, பெட்டியைத் தாவீது நகரத்திலே தன்னிடத்தில் கொண்டுவராமல், சமீபத்திலுள்ள கித்தியனாகிய ஓபெத்வதோயின் வீட்டிலே கொண்டுபோய்வைத்தான்.—தேவனுடைய பெட்டி ஓபெத்வதோயின் வீட்டிலே மூன்று மாதந்தற்கிற்று. யெகோவா ஓபெத்வதோயின் குடும்பத்தாரையும் அவனுக்குள்ள யாவற்றையும் ஆசீர்வதித்தார்.

விச. அதிகாரம்.

க. ஈராம் தாவீதுக்குத்தயை செய்தல்: ஈ. தாவீதின் புத்திரருடைய நாமங்களை உரைத்தல்: அ. பெலிஸ்தியரை இரண்டிரம் செய்தல்.

தீறுவின் இராசாவாகிய ஈராம், தாவீதுக்கு ஒரு வீடு கட்டும்படி அவனிடத்துக்குத்தாரூடன், ஏரஸ்மரங்களையும், சிற்பர்களையும், தச்சரையும், அனுப்பினான்.—தாவீது, தன்னை யெகோவா இலரவேலருக்கு இராசாவாக நிலைப்படுத்தியிருக்கிறாரென்றும், தமக்குரிய சனங்களாகிய இலரவேலரினியித்தம், தன் இராச்சியம் உன்னதமாயிற்றென்றும் அறிந்துகொண்டான்.

தாவீது பின்னும் இரவுலேமில் அநேகஸ்திரிகளை மனைவியராகிக்கொண்டான்: தாவீது பின்னும் புத்திரரையும் புத்திரிகளையும் பெற்றான்.—யெருஷலேமிலே ஷம்முலா, ஷோபாப்,

நாதான், சலோமோன்.—இபார், இலீஷுவா, இல்பாலெத்,—நோகா, நெப்பேக், யயீய,—இலீஷா மா, பில்யாதா, இலீபேலேத்தென்னும் நாமங்களையுடைய பிள்ளைகள் இவனுக்குப் பிறந்தார்கள்.

தாவீது இலரவேலர் யாவருக்கும் இராசாவாக அபிஷேகம் பண்ணப்பட்டானென்று பெலிஸ்தியர்கேள்விப்பட்டபொழுது, பெலிஸ்தியர் யாவருந்தாவீதைத்தேடும்படி வந்தார்கள். தாவீது அதைக் கேட்டபொழுது, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டும் போனான்.—பெலிஸ்தியரும் வந்து ரெபாயீமென்னூர் தாழ்த்தபூமியிலே பரந்தார்கள்.—பின்பு தாவீது, நான் பெலிஸ்தியருக்கு விரோதமாய்ப் போகலாமா; அவர்களை என் கையில் ஒப்பிப்பிராவென்று தேவனிடத்தில் கேட்டபொழுது, யெகோவா அவனை நோக்கி, போ; அவர்களை உன் கையில் ஒப்பிப்பெனென்றார்.—அவர்கள் பாகால் பிராத்தீமுக்குவந்தார்கள்; அங்கே தாவீது அவர்களை முறியடித்து, தண்ணீர்கள் வடிந்துபோகிறது போல தேவன் என் கையினால் என் சத்துருக்களை வடித்துபோகப்பண்ணினாரென்றான்: அதினால் அந்த தஸ்தானத்துக்குப் பாகால் பிராத்தீமென்று பெரிட்டார்கள்.—அங்கே அவர்கள் தங்கள் தேவர் களைவிட்டு ஒடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடியே, அவைகள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்பட்டன.—பெலிஸ்தியர் திரும்பவும் வந்து தாழ்த்தபூமியிலே பரந்தார்கள்.—அதினால் தாவீது மறுபடியும் தேவனிடத்தில்கேட்டதற்குத்தேவன், நீ அவர்களைத் தொடர்ந்து போகலாகாது; அவர்களை விட்டுத்திரும்பி, முசுக்கட்டைக்கெதிர்ப்புறத்தில் அவர்களை எதிர்த்துப்போ.—முசுக்கட்டைச்செடிகளின் துனியில் உலாவுஞ்சத்தல் கேட்கும்பொழுது, யுத்தத்துக்குப் புறப்பட்டும்போவாயாக; பெலிஸ்தியரின் சேனைகளை முறியடிக்கும்படி தேவன் உனக்கு முன்புறப்பட்டவருவாரென்றார்.—யெகோவா தனக்குக் கட்டளையிட்ட பிரகாரம் தாவீது செய்தான்: கிபியோன் தொடங்கி கேசெர்வரைக்கும் பெலிஸ்தியரின் சேனைகளை முறியடித்தார்கள்.—அதினால் யெதாவீதின் கீர்த்தி சருவதேசங்களிலும் பரம்பிவிட்டது; சமஸ்ததேசத்தாரும் அவனுக்கஞ்சம்படியெகோவா செய்தார்.

வி. அதிகாரம்.

க. உடன்படிக்கைப்பெட்டி கொண்டுவரும்படி தாவீது லேவியரை நியமித்தல்: உ. பெட்டியைக் கொண்டுவரல்: உக. மீகான் தாவீதை நிரித்தல்.

பின்பு தாவீது, தாவீது நகரத்திலே தனக்கு வீடுகளைக்கட்டுவித்தான்; தேவனுடைய பெட்டிக்காக ஒருஸ்தானத்தை ஆயத்தப்படுத்தி, அதினியி

(க) யோசு. டி. க. க. ய. க. சாமு. ச. ச. (எ) எண். ச. ய. ச. க. சாமு. எ. க. (அ) உ. சாமு. க. டி. (க) உ. சாமு. க. க. (ய) எண். ச. ய. ச. லேவி. ய. உ. (ய) உ. சாமு. க. ய. க. ஆதி. க. ய. உ. எ. (ய) சாமு. க. ய. க. உ. சாமு. க. ய. க. (ச) அதி. க. டி. (எ) உ. சாமு. க. ய. க. (அ) உ. சாமு. க. ய. க. (க) அதி. ய. க. ய. டி. (ய) உ. சாமு. க. ய. க. (ய) உ. சாமு. க. ய. க. (ய) உ. சாமு. க. ய. க. (ய) யோசு. க. உ. எ. உ. நாளா. உ. ச. அ. உ. பா. உ. உ. டி.—(ய) அதி. க. அதி. ய. க. க.

உ த்தம் ஒருகூடாரத்தைவிரித்தான்.—அப்பொழுது தாவீது, லேவியவமிசத்தாரேயன்றித் தேவனுடையபெட்டியை ஒருவரும் எடுக்கக்கூடாது: யெகோவாவின்னுடையபெட்டியைஎடுப்பதற்கும், சதாகாலமும் தமக்குத் தொண்டெய்தற்கும், அவர்களுையே தெரிந்துகொண்டாரென்றான்.—பின்பு தாவீது, யெகோவாவின் பெட்டியை அதற்காகத்தான் ஆயத்தப்படுத்தின ஸ்தானத்தில் கொண்டுவரும்படி, இஸரவேலரெல்வாரையும் யெருஷலேமிலே கூடிவரச்செய்தான்.—தாவீது, ஆரோன் வமிசத்தாரையும், லேவியரையும்;—கோகாத் வமிசத்தாரில் பிரதானியாகிய ஊரியேலையும், அவன் சகோதரர் தூற்றிருபது பேரையும்;—மிராரி வமிசத்தாரில் பிரதானியாகிய அசாயாவையும், அவன் சகோதரர் இரு தூற்றிருபது பேரையும்;—கெர்ஷெலாம் வமிசத்தில் பிரதானியாகிய யோவேலையும், அவன் சகோதரர் தூற்றுமுப்பது பேரையும்;—இலீத்சாபான் வமிசத்தாரில் பிரதானியாகிய ஷிமாயாவையும், அவன் சகோதரர் இருதூறு பேரையும்.—எப்ரோன் வமிசத்தாரில் பிரதானியாகிய ஈவியேலையும், அவன் சகோதரர் எண்பது பேரையும்;—ஊசியேல் வமிசத்தில் பிரதானியாகிய அம்மினதாபையும், அவன் சகோதரர் தூற்றுப்பன்னிரண்டுபேரையும் கூடிவரப்பண்ணினான்.—அன்றியுந் தாவீது, ஆசாரியர்களுாகிய சாதோக்கையும், அப்பயாதாரையும், லேவியரையும், ஊரியேலையும், அசாயாவையும், யோவேலையும், ஷிமாயாவையும், ஈவியேலையும், அம்மினதாபையும் அழைப்பித்து,—அவர்களை நோக்கி, இஸரவேலரின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியை அதற்காக நான் ஆயத்தப்படுத்தின ஸ்தானத்துக்குக்கொண்டுவரும்படி, லேவியரின் பிதாவமிசத்துப்பிரதானிகளாகிய ஈீங்கன், உங்கனையும் உங்கன் சகோதரரையும் பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.—ஈீங்கன் அப்பொழுன்செய்திருக்கவில்லை; கம்முடைய தேவனாகிய யெகோவாவை நியாயமானபடியே தேடவில்லை; ஆதலால் அவர் நமக்குள்ளே சேதமுண்டாக்கினாரென்றான்.—பின்பு ஆசாரியரும் லேவியரும் இஸரவேலரின் தேவனாகிய யெகோவாவின் பெட்டியைக்கொண்டுவரும்படி தங்களைச் சத்தி செய்தார்கள்.—யெகோவாவின் வாக்கின்படியிமோசெ கட்டினாயிட்ட பிரகாரம், தேவனுடைய பெட்டியைத் தண்டோடாம் தங்கள் தோளின் மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.—லேவியரின் பிரதானிகள் தங்கள் சகோதரரை, தம்புருவும், கின்னரமும், கைத்தாளங்களுமாகிய ிதவாத்தியங்கள் முழங்க, ஆணந்தத்துடன் உரத்த சத்தமாய்ப் பாடும் பொருட்டு, ஏற்படுத்தும்படியி தாவீது கட்டினாயிட்டான்.—அதினால் லேவியர், யோவேலின் புத்திரனாகிய எமாளையும், அவ

ன் சகோதரரில் பெரிசாயாவின் புத்திரனாகிய ஆசாப்பையும், அவர்கள் சகோதரராகிய மிராரிவமிசத்தாரில் குஷாயாவின் புத்திரனாகிய ஏதானையும்,—இரண்டாம்வகுப்பிலுள்ள இவர்கள் சகோதரரும், வாசந் காவலாளருமாகிய சகரியாவையும், பேனையும், யாசியேலையும், ஷிமிராமொத்தையும், யிகியேலையும், உன்னீயையும், இலியாப்பையும், பியூயாவையும், மாசெயாவையும், மத்தியாவையும், இலீப்பேலேயையும், மிக்கினேயாவையும், ஒபெத் ஏதோமையும், யெய்யேலையும் நியமித்தார்கள்.—பாடகராகிய எமாளும், ஆசாப்பும், ஏதானும் வெண்கலத்தினால் செய்த தொனிக்குக் கைத்தாளம்போடவும்;—சகரியா உயவும், அசீயேலும், ஷிமிராமொத்தும், யிகியேலும், உன்னீயும், இலியாப்பும், மாசெயாவும், பியூயாவும், அவாமொத்தில் தம்புருகளைவாசிக்கவும்;—மத்தியாவும், இலீப்பேலேகும், ஒபெத் ஏதோ உகமும், யெய்யேலும், அச்சீயாவும், ஷிமினித்தினால் உயர்ந்ததொனிசெய்து, கின்னரம் வாசிக்கவும் நியமிக்கப்பட்டார்கள்—லேவியரில் பிரதானியாகிய கின்னயாவென்னும் பாடகன், ிபுணனாலால் பாடலை நடப்பித்தான்.—பெரிசா உசாயாவும், எல்க்கானாவும் பெட்டிக்குமுன் நிற்கும் வாசந்காவலாளரானார்கள்.—ஆசாரியராகியவெசுப்பனூயாவும், யோஷாபாத்தும், நிடனேலும், அமாசாவும், சகரியாவும், பியூயாவும், எவியேசரும், தேவனுடைய பெட்டிக்குமுன்பாகப் பூரிகை ஊதினார்கள்: ஒபெத் ஏதோமும், யிகியவும் பெட்டிக்குமுன் நிற்கும் வாசந்காவலாளரானார்கள். பின்பு தாவீதும், இஸரவேலரின் முதியோரும், ஆயிரவருக்கதிபதிகளும், யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை ஒபெத் தோமின் வீட்டிலிருந்து ஆணந்தத்துடன் கொண்டுவரும்படி போனார்கள்.—யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டியைச் சமஸ்கிற்றலேவியருக்குத்தேவன் துணை நின்றபடியால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டிக்கடாக்களையும் பலயிட்டார்கள்.—தாவீதும், பெட்டியைச் சமந்தையாவரும், பாடகரும், பாடகருடனிருந்தபாட்டுத்தலைவனாகிய கின்னயாவும், மெல்லியவஸ்திரத்தையும் தரித்தார்கள்: தாவீது சணல்தூலான எபோத்து வஸ்திரத்தைத்தரித்தான்.—இவ்வீதமாய் உய ஆரவாரத்தோடும், ஊதுகொம்போடும், பூரிகைகளோடும், கைத்தாளத்தோடும், தம்புருவும், கின்னரமும் முழங்க, இஸரவேலரனவரும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி உக தாவீதின் நகரத்தில் பிரவேசிக்கையில், ஷெவுலின் புத்திரியாகிய மீகாள் பலகணி வழியாய்ப்பார்த்து, தாவீது இராசா நடனம் பண்ணுகிறதைக் கண்டு, தனதுள்ளத்தில் அவனை அவமதித்தான்.

(உ) எண்.௪.௨.௪௪. உபா.௪.௪. (௩) க.இரா.௪.௧. (௪) யாத்.௪.௨.௨. (௫) யாத்.௪.௪.௪. (௬) உ.சாமு.௪.௩. அதி. ௪.௩.௪. (௭) யாத்.௨.௪.௪. எண்.௪.௪.௪. (௮) அதி.௪.௩.௩.௩.௪. (௯) வச.௪.௪. சவ்.௪.௪. (௧௦) சவ்.௪. (௧௧) எண்.௪.௪. சவ்.௪.௪. (௧௨) உ.சாமு.௪.௪.௪.௪. (௧௩) க.இரா.௪.௧. (௧௪) அதி.௪.௩.௪. (௧௫) உ.சாமு.௪.௪.௪. (௧௬) உ.சாமு.௪.௪.௪.

யக. அதிகாரம்.

க. தாவீது பலியிடல்: ச. பாடகரைநியமித்தல்: எ.ஸ்தோத்திர தேம் பாடல்: கூ. ஊழியக்காரரையும் காவற்காரரையும் ஆசாரியரையும் வாத்தியகாரரையும் ஏற்படுத்தல்.

அவர்கள் தேவனுடையபெட்டியைக்கொண்டுவந்து, தாவீது ஸ்தாபித்தகூடாரத்தின் மத்தியிலேவைத்து, தேவனுடையசந்நிதியில் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையுமிட்டார்கள்.

உ. தாவீதுதகனபலிகளையும்,ஸ்தோத்திரபலிகளையும் இட்டுமுடித்தபின்பு, யெகோவாவின் நாமத்தைக்கண்டுசனங்களை ஆசீர்வதித்தான்.—மேலும் அவன் இலரவேலரில் ஒவ்வொரு ஸ்திரிபுருஷர்களுக்கும், ஒவ்வொரு அப்பமும், நல்ல ஒவ்வொரு இறைச்சித்துண்டும், ஒவ்வொரு பாத்திர திராட்சரசமும், பகிர்ந்துகொடுத்தான்.

ச. யெகோவாவின் பெட்டிக்குமுன்பாக இலரவேலரின் தேவனாகிய யெகோவாவை நினைந்து,துதித்து,ஆராதனைசெய்கிறதற்கு,வேலியரிற்சிலரை ஏற்படுத்தினான்.—அவர்களிற்பிரதானி ஆசாப், மற்றவர்கள் சகரியா, யெய்யேல், ஷியிராமோத், யிகியேல், மத்திதீயா, இலியாப், பியூயா,ஒபெத்ஏதோம் என்பவர்கள்:யெய்யேல் தம்புருகளையும் கிணரங்கனையும் வாசித்தான்; ஆசாப் தொனிக்ருங்கைத்தானம் போட்டான்;—

க. ஆசாரியராகிய பியூயாவும், யாகசியேலும் தேவனுடைய உடன்படிக்கைப்பெட்டிக்கு முன்பாக நித்தமும் பூரிகை யூதினார்கள்.

எ. அத்தினத்திலே தாவீது யெகோவாவைத்துதிக்கும்படி ஆசாப்பின்கையிலும் அவன் சகோதரரின்கையிலும் முதல்முதல் மேல்வருங் கீதத்தை ஒப்பித்தான்.—யெகோவாவைத்துதித்து அவருடைய நாமத்தைச்சொல்லிப் பிரார்த்தனைபண்ணுங்கள்; அவருடையகிரியைகளைச்சனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.—அவரைப்பாடுங்கள்; அவரைக் கீர்த்தனம்பண்ணி அவருடைய ஆச்சரியமான கிரியைகளைல்லாவற்றையுந் தியானித்துச்சொல்லுங்கள்.—அவருடையபரிசுத்தநாமத்தின் மேன்மையைப்பாராட்டுங்கள்; யெகோவாவைத்தேடுகிறவர்களுடைய இருதயம் மகிழ்வதாக.—யெகோவாவையும் அவருடையவல்லமையையுந்தேடுங்கள்; அவருடைய உட முகத்தை நித்தமுந்தேடுங்கள்.—அவருடைய தாசனாகிய இலரவேலின் சந்தியாரே, அவரால்தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே,—அவர்செய்த அவருடைய ஆச்சரியமானகிரியைகளையும், அற்புதங்களையும், அவருடைய வாய்சொல்லியநியாயத்தீர்ப்புக்களையும் நினையுங்கள்.—யெகோவாவே, நம்முடைய தேவன்; பூமிஎங்கும் அவருடையநியாயத்தீர்ப்புக்குடிகள் விளங்குகின்றன.—ஆயிரந்தலைமுறைகளுக்காக அவர் கட்டியிட்ட உடன்படிக்கையாகி

யவாக்கையும்;—ஆயிரகாமுடன்பண்ணின அவருடைய உடன்படிக்கையையும் நினையுங்கள்.—இதை யாக்கோபுக்குப்பிரமானமாகவும், இலரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி,—உங்களுக்குப்பங்கிட்ட சுதம் ஐதரமாகிய காணுந்தேசத்தை உனக்குத்தருவேன்;—அக்காலத்திலே காணுந்தேசத்தில் உங்கள் தொகை அற்பம், மிகவும் அற்பம், பரதேசிகளுமாயிருந்தார்கள் என்றுசொன்னார்.—அவர்கள் ஒருதேசத்தைவிட்டு மறுதேசத்திற்கும், ஒரு இராச்சியத்தைவிட்டு மறு இராச்சியத்திற்கும் திரிந்தார்கள்;—ஆளுமும் ஒருவரும் அவர்களை உசுபத்திரவப்படுத்த அவர்விடவில்லை; அவர்களினியித்தம் அவர் இரரசாக்களையுங்கடிந்துகொண்டு,—நான் அபிஷேகம் பண்ணினவர்களை நீம் உட்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீமைசெய்யாமலுமிருங்கனென்றார்.—பூலோகத்தாரே, நீங்கன்யாவரும் யெகோவாவைப்பாடுங்கள்; அவர்செய்த இரட்சிப்பைத்தினமும் பிரசித்தப்படுத்துங்கள்.—புறந்தேசத்தாருக்குள் அவருடைய மகிமையையும், சகல சாதியாருக்குள்ளும் அவருடைய ஆச்சரியமான கிரியைகளையும், வருணித்துச்சொல்லுங்கள்.—யெகோவாவே பெரியவரும், மிகவுந் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்: எல்லாத்தேவர்களைப்பார்க்கிலும் அவருக்கே பயப்படவேண்டும்.—புறந்தேசத்தாருடைய தேவர்களைல்லாம் உகலிக்கிரகங்கள்: யெகோவாவோ வானங்களைச் சிருட்டித்தார்.—அவர் சந்நிதியிலே கனஉளமும் மகிமையும், அவர் வாசஸ்தானத்தில் வல்லமையும் சென்றதரியமுமிருக்கின்றன.—மனு உஷாதியாரே, யெகோவா மகிமையும் வல்லமையுமுள்ளவரென்று பிரசித்தப்படுத்துங்கள், அதையேபிரசித்தப்படுத்துங்கள்.—யெகோவா உகவுடைய நாமத்தின் மகிமையைப் பிரசித்தப்படுத்தி, காணிக்கைகளைக்கொண்டுவந்து, அவருடைய சந்நிதியிற்சேருங்கள்: பரிசுத்தமாகிய அலங்காரத்துடனே யெகோவாவைத்தொழுது கொள்ளுங்கள்.—பூலோகத்தாரே, நீங்கன் யாவரும் அவருக்குப்பயப்படுங்கள்; பூமண்டலம்ஸ்திரப்பட்டு, அசையாதிருக்கும்.—வானங்கள் மகிசுமும் பூமிபூரிக்கும்: யெகோவா அரசானாகிருரென்று புறந்தேசத்தாருக்குள்ளே சொல்லுவார்களாக.—சமுத்திரமும், அதிலுள்ளயாவும் முழங்கி:வெளிகளும், அவைகளிலுள்ளயாவர்களிக்ருவதாக.—அப்பொழுது வனத்தின் விருட்சங்களும் யெகோவாவின் சந்நிதியில் உயர்ந்த தொனிசெய்யும்; அவர் பூமிக்கு நியாயத்தீர்க்கவருவார்.—யெகோவாவே தயாபரர்; அவருடைய தயை என்றுமுள்ளது; ஆகையால் அவரைத்தியுங்கள்.—எங்களுக்கு இரட்சிப்பைக்கொடுக்கிற தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்

(யக. அதி. க.) உ.சாமு.க.வெ—யக. (ச) சங்.க.அ. சங்.எ.யு. (எ) உ.சாமு.உ.க.க. (அ) சங்.க.க.க.—யி. (யக) ஆதி.யெ.உ. ஆதி.உ.க.க. ஆதி.உ.அ.யக. (யக) ஆதி.க.ச.க.யு. (உக) ஆதி.யெ.உ.எ. யாத்.எ.யி—யி. சங்.க.க.யி. (உக) சங்.க.க. (உக) வேலி.யக.ச. (கச) சங்.க.க.க. (கதி) சங்.க.க.ச.ச.அ.

தைப்போற்றி, உம்மைத்துதித்த மேன்மைபா ராட்டும்படிக்கு, நீர் எங்களை இரட்சித்து, புறத் தேசத்தாரினின்றும் விடுவித்து, எங்களைச்சேர்த்து நகுளுமென்று சொல்லுங்கள்.—இலரவேலின் தேவனாகிய யெகோவா சதாகாலங்களிலுத் துதிக்கப்படுவாராக. சகல சனங்களும் ஆமென் என்றுசொல்லி, யெகோவாவைத் துதித்தார் கள்.

௩௭ அனுதினமுஞ் செய்யவேண்டிய பிரகாரம், பெட்டிக்குமுன்பாக நித்தமும் ஆராதனைசெய்யும்படி, யெகோவாவின் உடன்படிக்கைப் ௩௮ பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும்;—ஒபெத் ஏதோமையும், அவர்கள் சகோதரர் அறுபத்தெட்டுப்பேரையும், வாசந் காவலானராக யெதுதுனின் புத்திரனாகிய ஒபெத் ஏதோமையும் ஒசாவையும்;—யெகோவா இலரவேலருக்குக் கட்டியை யிட்ட நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிற யாவற்றின்படிக்கும், தகனபலி வேதிகையின் மேல் நித்தமும் காலமாலைகளில் யெகோவாவுக்குத் தகனபலிகளை யிற்பாருட்டு,—கியேயோனிலுள்ள உயர்ந்தவையினத்தில் யெகோவாவுடைய ஆவாசத்துக்குமுன்பாக, ஆசாரியனாகிய சாதோக்கையும், அவன் சகோதரர்களாகிய ஆசாரியர்களுக்கும்;—யெகோவாவின் தையென்று முன்னதாகவால் அவரைத்துதிக்கும்படி, அவர்களுடன் எமாளையும், யெதுதுனையும், பெயர் பெயராய்க் குறித்து தெரிந்துகொள்ளப்பட்ட மற் ௪௨ மற் சிலரையும்;—பூரிகைகளினாலும், கைத்தாளங்களினாலும், திவ்வியவாத்தியங்களாகிய மற்றக் கருவிகளினாலும் தொனிசெய்யும்படி, அவர்களுடன் எமாளையும் யெதுதுனையும் ஏற்படுத்தினான். யெதுதுனின் புத்திரர் காவலானர்.— ௪௩ சனங்கள் யாவரும் அவரவர் வீட்டுக்குப்போனார்கள்: தாவீது தன் குடும்பத்தாரை ஆசீர்வதிக்கத்திரும்பிப்போனான்.

யௌ. அதிகாரம்.

௧. தேவாலயத்தைக் கட்டுகிறதைக் குறித்து நா தானிக்கொண்டு யெகோவா தாவீதுக்குச் சொல்லியவாக்கு: யௌ. தாவீது யெகோவாவைத்துதித்துப் பிரார்த்தித்தல்.
பின்பு தாவீது தன் வீட்டிலிருந்தபொழுது, அவன் தீர்க்கதரிசியாகிய நாதானேனோக்கி, கேளும், நான் ஏரஸ்மரங்களினால் செய்யப்பட்ட வீட்டிலே வாசம்பண்ணுகிறேன், யெகோவாவுடைய உடன்படிக்கையின்பெட்டியே, தி ௨ வரகனின் கீழிருக்கின்றது என்றான்.—அதற்கு நாதான் தாவீதைநோக்கி, உம்முடைய இருதயத்திலே தோன்றுகிறபடி எல்லாவற்றையுஞ்செய்யும்; தேவன் உம்மோடிருக்கிறாரென்றான். ௩ அன்றிரவு நாதானுக்குக்கிடத்த தேவனுடையவாக்கு, நீ என்தாசனாகிய தாவீதிடத்தில் ௪ போய், அவனைநோக்கி,—நான் வாசம்பண்ணும்

படி நீ எனக்குவீடுகட்டவேண்டாம்:—நான் இலரவேல் சந்ததியாரைப் புறப்படச்செய்தநான் முதல் இந்நான்வரைக்கும் ஆலயத்திலே வாசம்பண்ணினதில்லை; நான் ஒரு கூடாரத்தினின்று மறுகூடாரத்துக்கும், ஒரு ஆவாசத்தினின்று மறு ஆவாசத்துக்கும் போனேன்.—இலரவேலராகிய என்சனங்களைக்காக்கும்படி நான்வித்த இலரவேலின் நியாயாதிபதிகளில் யாதொருவனுடனே, ஏரஸ்மரத்தினால் எனக்கொரு வீடுகட்டாதிருக்கிறதென்னவென்று, நான் இலரவேலில் ஆரோமம் உலாவித்திரிந்த எவ்விடத்திலாகிலும், ஒருவாக்கும் சொல்லியிருக்கிறேனென்று யெகோவா சொல்லுகிறதமன்றி,— இன்னும் என்தாசனாகிய தாவீதைக் குறித்து, சேனைகளுக்கதிபதியாகிய யெகோவா, நீ என்சனங்களாகிய இலரவேலருக்கதிபதியாகும்பொருட்டு, ஆடுகளின் பின் கடந்த உன்னை, மந்தையைவிட்டுத் தெரிந்துகொண்டு;—நீபோன இடமெங்கும் உன் னோடிருந்து, உன்சத்துருக்கெனல்லாரையும் உன் முன்னினுஞ் சேதித்து, பூமியிலுள்ள பெரியோர்களின் நாமத்தைப்போல உனக்கும் ஒரு பெரியநாமத்தை உண்டாக்கினேன்.—என்சனங்களாகிய இலரவேலர்தங்கள் சுய ௬ ஸ்தானத்தில் நெடுங்காலம் வாசம்பண்ணி, என்றும் நீங்காதிருக்கும்பொருட்டு, அவர்களுக்கு ஒரு ஸ்தானத்தை ஏற்படுத்தி, அதில் அவர்களை நிலப்படுத்துவேன்; பூருவகாலத்தில் கடந்தபடி துஷ்டசனங்கள் அவர்களைத்துன்பப்படுத்தமாட்டார்கள்.—நான் என்சனங்களாகிய இலரவேலருக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்தின காலமுதல் கடந்ததுபோலாகும். உன் சமஸ்த சத்துருக்களையும் கீழ்ப்படுத்துவேன். அன்றியும் யெகோவா உனக்கொருவீடுகட்டுவாரென்று நான் சொல்லுகிறேன்.

உன் ஆயுள்காட்கள் ஒழிந்து உன்பிதாக்களு ௧௧ டன்சேர்ந்தபின்பு, நான் உன்சந்தியாரில், உன்சயவயிசத்தான் ஒருவனைத்தோற்றுவிப்பேன்; அவனுடைய இராச்சியத்தை நிலப்படுத்துவேன்.— அவனே எனக்கு ஒரு ஆலயத்தைக்கட்டுவான்; யெ ௧௨ அவனுடைய சிங்காசனத்தைச் சதாகாலமும் நிலப்படுத்துவேன்.—நான் அவனுக்குப் பிதாவாகியிருப்பேன்; அவன் எனக்குப் புத்திரனாவான்: உனக்கு முன்னிருந்தவனிடத்தினின்று நான் எனது அனுக்கிரகத்தை நீக்கினதுபோல, அவனினின்றும் நீக்கமாட்டேன்:—என் வீட்டிலும் யெ ௧௩ என் இராச்சியத்திலும் அவனைச்சதாகாலமும் நிலப்படுத்துவேன்: அவன்சிங்காசனம் சதாகாலமும் நிலப்படுத்தப்படுமென்று சொல்லுகிறாரென்பதைச்சொல்லச்சொல்லிற்று.—பின்பு நாதான் இடுந்த வாக்குகளைல்லாவற்றின்படிக்கும், தரிசனையின்படிக்கும், தாவீதிடத்தில் பேசினான். அதினாலே தாவீது இராசா உள்ளேவந்து யெ ௧௪

(௩௧) க. இரா. ௮. ௩௫. உபா. ௨. ௪. ௩. (௩௩) யாழ். ௨. ௬. ௩. என். ௨. ௮. ௩. (௪௩) அதி. ௨. ௧. ௨. ௨. ௨. நானா. ௧. ௬. ௧. இரா. ௬. ௪. (௪௧) வச. ௩. ௪. ௨. நானா. ௩. ௩. ௩. எஸ். ரூ. ௩. ௩. ௩. எரே. ௩. ௩. ௩. (௪௬) உ. சா. மு. ௧. ௩. ௩. ௩. —(யௌ. அதி. ௧.) ௨. சா. மு. ௧. ௩. (௩௬) உ. சா. மு. ௧. ௩. ௩. ௩. (யௌ) ஓரக். ௧. ௬. ௩. (யௌ) உ. சா. மு. ௧. ௩. ௩.

கோவாவின் சந்நிதியிலிருந்து, தேவனாகிய யெகோவாவே, நீர் என்னை இவ்வளவுக்குக் கொண்டுவர, நான் எம்மாத்திரம்; என்கலம் எம் மெ மாத்திரம்;—ஆ தேவனே, உமது பார்வைக்கு இது ஒரு அற்பகாரியம்; தேவனாகிய யெகோவாவே, இனிவருங்காலத்தில் உமது அடியானையும் வமிசத்தையுக்குறித்துப்பேசி, உயர்ந்த வ.அ குலத்தான்போல என்னை மதித்தீர்.—உமதடியானின் மேன்மையைக்குறித்துத்தாவீது இனி என்னசொல்லுவான்; நீர் உமதடியானை அறிவீரே.—யெகோவாவே, உமது அடியானியித்தமும், உமது சித்தத்தின்படியும், இந்த மனமையை எல்லாஞ்செய்து, இந்த மகத்துவமானவைகளை எல்லவாந்தெரிவித்தீர்.—யெகோவாவே, உமக்கு நிகர் ஒருவருமில்லை; நாங்கள் எங்கள் காதினால் கேள்விப்பட்டதெல்லாவற்றின்படிக்கும், நீரே உயன்றி வேறு தேவனில்லை.—உமது சனங்கனாகிய இஸரவேலரைச் சதாகாலமும் உம்முடைய சனங்களாகும்படி செய்தீர்; யெகோவாவாகிய நீர் அவர்களுக்குத் தேவனானீர்.—உமநீர் எகிப்தினின்றும் மீட்ட உம்முடைய சனங்கள்முன்னின்று, அந்நியசாதிகளைத்துரத்தி, மகத்துவமும் பயங்கரமுமான செய்கையினால் உமது நாமத்தை விளங்கப்பண்ணினீர்; தேவன்போய், தம்முடைய சனங்களாகும்படி மீட்டு இராட்சித்த சனங்களாகிய இஸரவேலருக்கு நிக உக ராகப்பூமண்டலத்தில் ஒரு சாதியுண்டா;—யெகோவாவே, உமது அடியானையும் அவன் குடும்பத்தையுக்குறித்து நீர்சொன்னவாக்கைச்சதாகாலமும் நிலைப்படுத்தி, நீர் சொல்லியபடி செய்து உச வீராக.—சேனைகளுக்கதிபதியாகிய யெகோவா இஸரவேலரின் தேவன்; இஸரவேலரின் தேவனென்று சொல்லி, உமது நாமம் நித்த முந்துதிக்கப்பெடும்படி செய்தீராக; உமது அடியானாகிய தாவீதின் வமிசம் உமக்குமுன்பாக உடு நிலைத்திருப்பதாக.—என் தேவனே, நான் உமக்கு ஒரு வீடுகட்டுவேனென்று சொல்லி நீர் உமது அடியானுக்குத்தெரிவித்தீர்: ஆதலால் உமது சந்நிதியில் பிரார்த்தனைபண்ணுவதற்கு உ உமதடியான் துணிந்துகொண்டான்.—யெகோவாவே, நீரே சத்திய தேவன், நீர் உமதடியானைக்குறித்து இந்தத்தையுள்ளவாக்கை அருளி உளனீர்:—உமதடியானின்வமிசம் சதாகாலமும் நிலை பெறும்படி அருளுவீர்: யெகோவாவே, நீர் ஆசீர்வதித்தீர்; ஆதலால்நித்தமும்ஆசீர்வாதமுண்டாகும் என்றான்.

வ.அ. அதிகாரம்.

க. தாவீது பெலிஸ்தியரையும் மோவாபியரையும் வசப்படுத்தல்: க. அதரேசரையும் ஐரியரையும் செய்தல்: க. தோயிராசா தாவீதுக்குக் காணிக்கையனுப்பல்: யெ. ஏதோமியரைச்செய்து அவர்கள் தேசத்தில்கோட்டைகளைஸ்தா

பித்தல்: யெ.தாவீதின்அதிபதிகளுடையநாமம் களை விபரித்தல்.
பின்பு தாவீது, பெலிஸ்தியரை முறிய அடித்து, அவர்களைத் தன் வசப்படுத்தி, காத்தகரத்தையும் அதைச்சேர்ந்த கிராமங்களையும் பெலிஸ்தியரின் கையினின்று நீக்கித் தன் வசமாக்கினான்.—அவன்மோவாபியரையும் முறிய அடித்தான்; அதினால் மோவாபியர் தாவீதுக்கடிமைகளாகி, அவனுக்குக் காணிக்கைகொடுத்துவந்தார்கள்.
தாவீது, பிருத்தநிதிரத்தினுள்ள தன் அதிகாரத்தை ஸ்தாபிக்கும்படி புறப்பட்டுப்போகையில், சோபாவின் இராசாவாகிய அதரேசரை அமாநுவரைக்கும் முறிய அடித்தான்.—தாவீது ஆயிரம் ரதங்களையும், ஏழாயிரம் குதிரை வீரர்களையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, ரதக்குதிரைகளின் கால் நரம்புகளை அறுத்தான்; தூறு ரதங்களைமாத்திரம் தனக்குவைத்துக்கொண்டான்.—சோபாவின் இராசாவாகிய அதரேசருக்குத்தனைசெய்யும்பொருட்டுத் தமஸ்கு நகரத்தாராகியஐரியர்வந்தபொழுது, தாவீதுஐரியரிடமிருப்பத்திராயிரம்பேரைக் கொண்டுபோட்டான்.—தமஸ்குவைச்சேர்ந்தஐரியாலிலேதாவீது தானையுடன் ஸ்தாபித்தான்; ஐரியர்தாவீதுக்கடிமைகளாகி, அவனுக்குக் காணிக்கை கொண்டுவந்தார்கள். தாவீது சென்ற இடமெங்கும் யெகோவா அவனைப்பாதுகாத்தார்.—அதரேசரின்பணி விடைக்காரர் வைத்திருந்த பொற்பரிசைகளைத் தாவீதுபறித்து, யெருஷலேமுக்குக்கொண்டுவந்தான்.—அன்றியும் அதரேசரின்பட்டணங்களாகிய ய. திபாத்திலும், கூனிஸுமிருந்து தாவீது வெருபித்தனை எடுத்துவந்தான்; அதினால்சலோமோன் பித்தனைக்கடல்வெட்டியையும், தூண்டுகளையும், பித்தனைப்பாத்திரங்களையுஞ்செய்தான்.
தாவீது சோபாவின் இராசாவாகிய அதரேசரின் சேனைகளைத்தையமுறிய அடித்தானென்று, அமாத்தின் இராசாவாகிய தோயிகேள்விப்பட்டபொழுது;—அந்த அதரேசர் தன்னோடும் யுத்தஞ்செய்திருந்தபடியால், தாவீது இராசாவிடத்தில் சுகச்செய்திகளைக்கேட்கவும், அவன்அதரேசருடையுத்தம்பண்ணி, அவனைமுறிய அடித்தினியித்தம், அவனுக்குவாழ்த்துதல் சொல்லவும், பொன்வெள்ளிகளினால் செய்யப்பட்டசகலவிதபாத்திரங்களையுங்கொடுத்து, தன்புத்திரனாகியஆதோராமை அவனிடத்தில் அனுப்பினான்.
அவைகளைத்தாவீதுஇராசா, ஏதோமியர், மோவாபியர், அம்மோன்சந்ததியார், பெலிஸ்தியர், அமலேக்கியரென்னுஞ்சகல சாதிகளிடத்திலுமிருந்துகொண்டுவந்த பொன் வெள்ளிகளுடன், யெகோவாவுக்கென்றுநிலைத்தான்.—சேருயாவின் புத்திரனாகிய அபீஷாய், உப்புப்பன்னத்தில் ஏதோமியரிடம் பதினெண்ணாயிரம் பேரைக்கொன்றான்.

(வ.அ. அதி. க.) உ.சாமு.அ. (க) உ.சாமு.அ.க. (ச) உ.சாமு.அ.ச. (அ) க.இரா.எ.யெ.உ.க. உ.நா.எ.ச.யெ.யெ.யெ. யெ.க. (க) உ.சாமு.அ.க. (உ) உ.சாமு.அ.ய. (யெ) உ.சாமு.அ.யெ.

வக பின்பு அவன் ஏதோயிலே தாணையங்களை ஸ்தாபித்தான்; ஏதோயிர்யாவரும் தாவீதுக்கடிமைகளை ஊர்ர்கள். இப்படித் தாவீதுசென்ற இடமெங்கும் யெ கோ வா அவனைப்பாதுகாத்தார்.

ஸ தாவீது இலரவேலரனைவரையும் ஆண்டு, தன் சகலசனங்களையும் நீதியுடனே விசாரித்து நியாயஞ் செய்வது வந்தான்.—சேருயாவின் புத்திரனாகிய

வடு யோவாப் சேரூபதியானான்; அஜோத்தின்புத்திரனாகிய யோஷாபாத் இகிகாசகர்த்தனானான்.—

வக அதிபுப்பின்புத்திரனாகிய சாதோக்கும், அப்பா தாரின்புத்திரனாகிய அபிமேலேக்கும், ஆசாரியர்

வக களானார்கள்; ஷவ்ஷா லேககனானான்;—யோய தாவின் புத்திரனாகிய பிருயா, கிரேத்தியருக்கும் பெலேத்தியருக்கும் தலைவனானான்; தாவீதின்புத்திரர் இராசாவிடத்தில் பிரதானிகளானார்கள்.

யக. அதிகாரம்.

க. தாவீதின் தூதருடைய வஸ்திரம்சேதப்படல்: க. அம்மோனியர் தோல்வியடைதல்: வக. அவர்களுக்குத் துணைசெய்த ஷோபாக் நாசமடைதல்.

அதன் பின்பு அம்மோன் சந்ததியாரின் இராசாவாகிய நாகாஷ் இறந்துபோக, அவனுக்குப்பின்

உ அவன்புத்திரன் இராசப்பட்டம்பெற்றான்.—அப்பொழுது தாவீது அனானின் பிதாவாகிய நாகாஷ் எனக்குத்தயசெய்ததுபோல, நாணும் அவன்புத்திரனாகிய இவனுக்குத் தயசெய்வெனன்று சொல்லி, இவன்பிதாவைக் குறித்து இவனுக்காறுதல் சொல்லும்படி தூதரையனுப்பினான். தாவீதின்பணிவிடைக்காரர் அனானுக்காறுதல் சொல்லும்படி, அம்மோன் சந்ததியாரின் தேசத்துக்கு வந்தார்கள்.—அம்மோன் சந்ததியாரின் அதிபதிகள் அனானேநோக்கி, தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பி, உம்முடைய பிதாவைக்கனம்பண்ணுகிறுனென்று எண்ணுகிறீரா; தேசத்தைச்சோதித்துக் கவிழ்க்கும்படி வேவுபார்க்க அல்லவா, அவன்பணிவிடைக்காரர் உம்மிடத்தில் வந்தார்களென்று சொன்னார்கள்.—அதிலால் அனான் தாவீதின்பணிவிடைக்காரரைப்பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைப்பித்து, அவர்களிருப்பிடமட்டும் அவர்கள் வஸ்திரங்களிலேபாதியைவெட்டி, அவர்களை அனுப்பிவிட்டான்.—பின்பு சிலர்போய், அந்த மனிதருக்கு நடந்ததைத் தாவீதுக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் யிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களை எதிர்கொண்டு, நீங்கள் உங்கள் தாடியை எருமனவும் கொள்கோவிலே தங்கியிருந்து, பின்பு வாரங்களைன்று சொல்லும்படி, இராசா, ஆனனுப்பினான்.

க அம்மோன் சந்ததியார் தாங்கள் தாவீதுக்குத் தூர்க்கந்தமானதைக்கண்டு, அனானும் அம்மோன் சந்ததியாரும் அரம்நாகாரியிலும், ஜூரிய மாகாலிலும், சோபாவிலும், இரதங்களையும் குதிரைவீரையும்கூலிக்குப்பிடிக்கும்படி, ஆயிரம் கிக்கேர்

வெள்ளி அனுப்பினார்கள்.—அவர்கள் கூலிகொடுத்துமுப்பத்திராயிரம் இரதங்களையும், மாகாலின் இராசாவையும், அவன்சனங்களையும் அழைக்க, இவர்கள்வந்து மேதேபாவுக்கெதிராகப் பாளையிறங்கினார்கள். அம்மோன் சந்ததியாரும் தங்கள் தங்கள் நகரங்களினின்றும் புறப்பட்டு வகமாய்க்கூடி, யுத்தத்துக்குவந்தார்கள்.—தாவீது அதைக் கேள்விப்பட்டபொழுது, யோவாப்பையும், பராக்கிரமசாலிகளாகிய சகல சேனைகளையும் அனுப்பினான்.—அம்மோன் சந்ததியார் புறப்பட்டுவந்து, நகரத்தின் வாசலுக்குச் சமீபத்தில்

போருக்கு அணிவகுத்தார்கள்: வந்த இராசாக்கள் வெளியிலே தனித்து நின்றார்கள்.—யோவாப் தனக்கு முன்னும் பின்னும் படைமுகம் நிற்கிறதைக்கண்டு, இலரவேலருக்குள் பரிட்சித்தசிலரைத்தெரிந்து ஜூரியருக்கெதிராக அணிவகுத்து,—மற்றச்சனங்களைத் தன் சகோதரனாகிய

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

வக அபீஷாயின்கையில் ஒப்பிக்க, அவர்கள் அம்மோன் சந்ததியாருக்கெதிராக அணிவகுத்தார்கள்.—அப்பொழுது அவன், என்னைப்பார்க்கிறீர்

(வக) உ.சாமு.அ.வெ. க.இரா.ச.க. (வெ) உ.சாமு.அ.யெ.—(யக. அதி. க.) உ.சாமு.ய.க. (க) அதி.யெ.க.க. (வக) உ.சாமு.வ.யக.

சிப்பட்டதைக்கண்டு, தாலீதுடன் சந்திசெய்து அவனுக்கடிமைகனாளுர்கள்: பின்பு அம்மோன் சந்தியாருக்குத் துணைசெய்ய ஆரியர்சம்மதிக்கவில்லை.

உய. அதிகாரம்.

க. தாலீதின் சேனைகளுக்கு ரப்பாகரம் வசப்படல்: ச. பெலிஸ்தியரிலுள்ள ரெடியவர் மூவர் அதமாதல்.

மறுவருஷம், இராசாக்கள் யுத்தத்துக்குப்புறப்படுங்காலத்தில், யோவாப் பராக்கிரம சேனையைக்கூட்டிக்கொண்டுபோய், அம்மோன்சந்தியாரினதேசத்தை நாசப்படுத்தி, ரப்பாவுக்குச் சென்று, அதைமுற்றிக்கைசெய்தான். தாலீது யெருஷலேமிவருந்தான். யோவாப் ரப்பாவை

அடித்து, அதைச்சங்கரித்தான்.—தாலீது, அவர்கள் இராசாவின் தலையினின்று ஒருகிக்கேர் நிறைகொண்டபொன்னினால்செய்தஇரத்தினம்பதித்தஅவன்கிரீடத்தைஎடுத்தான். அதுதாலீதின் தலையிலேதரிக்கப்பட்டது: அவன்நகரத்தினின்றுவெகு கொள்ளைப்பொருள்களைக்கொண்டவந்தான்.—அதிலுள்ளசனங்களைப்புறப்படுத்தி, அவர்களைவாண்களுக்கும், இருப்புப்பாறைகளுக்கும், கோடரிகளுக்கும் கீழ்ப்படுத்தினான். தாலீது அம்மோன்சந்தியாரின் சமஸ்த நகரங்களுக்கு மிப்படிசெய்தான். பின்பு தாலீதும் அவன் சகல சனங்களும் யெருஷலேமுக்குத் திரும்பினார்கள்.

சேசெரிலே பெலிஸ்தியருடன் யுத்தம்நடந்தது; அப்பொழுது ஊஷாத்தியனாகிய சிபெக்காய் ரப்பியர் சந்தியில் ஒருவனாகிய சிப்பாயியைக்கொன்றுபோட்டான். அவர்கள்வசப்பட்டார்கள்.—திரும்பவும் பெலிஸ்தியருடன் யுத்தம்நடந்தது; அதினால் யாயீரின் புத்திரனாகிய எஸ்கானன், நெய்கிறவர்களின்படைமரம்போன்றடிட்டிப்படியையுடைய கித்தியனாகிய கொல்யாத்தின் சகோதரனை லக்மியைக்கொன்று போட்டான்.—பின்னும் ஒரு யுத்தம் காத்தூரிலேநடந்தது; அங்கே ரெடியவனும், கைகளில் அவ்வாறு விரலும், கால்களில் அவ்வாறுவிரலுமாக இருபத்து நாறு விரல்களையுடையவனும், ரப்பாயனுக்குப்பிறந்தவனுமாகிய ஒருவன்,—இலரவேலரை நிர்த்தித்தான்; அதினால் தாலீதின் சகோதரனை ஷியியாவின் புத்திரனாகிய யோனாதான் அவனைக் கொலைசெய்தான்.—இவர்கள் காத்தூரிலே ரப்பாயனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள்தாலீதின் கையினாலும் அவன் பணிவிடைக்காரரின் கையினாலும் விழுந்தார்கள்.

உக. அதிகாரம்.

க. தாலீது சனங்களைத் தொகையிடல்: இ.தாலீது கண்டிக்கப்பட்டு மணஸ்தாப்பப்படல்: க. தண்டனைகள் மூன்றிலொன்றைத் தெரிந்துகொள்ளும்படி காத்தாலீதுக்குச்சொல்லல்: டிச. எழு

(உய. அதி. க.) உசாமு.யக.க. உசாமு.யஉ.உக. (உ) உசாமு.யஉ.கய,கக. (ச) உசாமு.உக.யஅ. அதி.யக.உக. உசாமு.உக.யஅ. (இ)உசாமு.உக.யக. (ச)உசாமு.உக.உய. (எ)க.சாமு.யக.க.—(உக. அதி.க.) உசாமு.உச. (உ) அதி.உஎ.உக. (ச) அதி.உஎ.உச. (அ) உசாமு.உச.ய. உசாமு.யஉ.யக. (க)க.சாமு.க.ய. (யஉ) உசாமு.உச.யக.

பதினாயிரம் சனங்கள் மடித்தபின் தாலீது யெருஷலேமுக்காகப் பிரார்த்தித்தல்: டிடி. ஓர்னானின் குட்டுக்களத்தில் அக்கினியிலே தாலீதுக்குத்தரங்கிடைத்தல்: உடி. அவ்விடத்திலே தாலீது பலியிடல்.

பின்புசாத்தான் இலரவேலருக்குவிரோதமாயெழுந்து, இலரவேலரைத் தொகையிடும்படி தாலீதை ஏவினான்.—தாலீது யோவாபையும் சனங்களின் பிரதானிகளையும்நோக்கி; நீங்கள்போய், தாண்முதல்பேர்ஷேபாபரியந்தமுன்னிலேலரைத்தொகையிட்டு, நான் அறியும்படி அத்தொகையை என்னிடத்திற்கொண்டவாருக்களென்றான்.—அதற்குயோவாப், யெகோவா சனங்களை இப்பொழுதிருக்கிறதிலும் ஊறுமடங்கு அதிகமாகவாத்திக்கச்செய்வாராக: என் ஆண்டவனே, இராசாவே, அவர்கள்யாவரும்என் ஆண்டவனின் அடியாரல்லவா;என்ஆண்டவன் இந்தக்காரியஞ்செய்யவேண்டியதென்ன;இலரவேலர் குற்றஞ் செய்வதற்குத் தாம்காரணமாயிருப்பதென்றான்.—ஆனாலும்யோவாப்பின்வாக்கிலும் இராசாவின் வாக்குப் பெலன்கொண்டது; அதினால் யோவாப் புறப்பட்டு, இலரவேலரின் தேசமெங்கும்போய், யெருஷலேமுக்குத் திரும்பினான்.

யோவாப் தான்தொகையிட்ட சனத்தொகையைத்தாலீதிடத்தில் ஒப்பித்தான். இலரவேலருக்குள் கட்கமுருவினவர்கள் பதினொருலட்சம்பேர்: யூதாவமிசத்தாருக்குள்ளேகட்கமுருவினவர்கள் நாலைட்சத்தெழுபதினாயிரம்பேர்.—இராசாவின்கட்டளை யோவாபுக்கு அரோசியமாயிருந்தபடியினாலே,லேவியரையும் பேன்யமீனியரையும் அந்தத்தொகையிற்சேர்க்கவில்லை.—இந்தக்காரியத் தேவனுடையபார்வைக்குத்தீவ்கானபடியினால், இலரவேலரை வாதித்தார்.—அப்பொழுதுதாலீது தேவனைநோக்கி, நான் இந்தக்காரியத்தைச்செய்ததினால்மிகவும்பாவஞ்செய்தேன்: உமதடியான்செய்த பாவத்தைமன்னித்தருளும்படி வேண்டுகிறேன்; நான் மிகவும் புத்தியீனமாய்நடந்தேன் என்றான்.

அப்புறம் யெகோவா தாலீதின் தரிசியாகியகாதைநோக்கி, -நீ தாலீதிடத்தில்போய், நான் மூன்றுகாரியங்களை உனக்குமுன்வைக்கிறேன்: அவைகளிலொன்றைத் தெரிந்துகொள், அதை நான்உனக்குச்செய்யவேண்டுமென்று யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லென்றார்.—அப்படியே காத்தாலீதிடத்தில்வந்து, அவனுடனே, மூன்றுவருஷபஞ்சமோ,—உன்சத்துருக்களின் கட்டம்உன்னைத்தொடர, உன்சத்துருக்களசெய்யும் மூன்றுமாதச்சங்காரமோ, இலரவேலரின் எல்லையெங்கும், யெகோவாவின் தூதன்சங்கரிக்க, தேசத்திலே மூன்றுநாள் நிற்கும் யெகோவாவின்கட்கமாகிய வாதையோ, இவை

டத்தில் அநேக ஏரஸ்மங்களைக் கொண்டவந்
 தார்கள்.-தாவீது, என் புத்திரனாகிய சலோமோன்
 இளைஞனும்வாலிபனுமாயிருக்கிறான்; யெகோ
 வாவுக்குக் கட்டப்படும் ஆலயம், சகலதேசங்
 களிலும் கீர்த்தியும் மகிமையும்பெற்று விளங்கத்
 தக்கதாக, மகாபெரிதாயிருக்கவேண்டும்: அதற்
 காக நான் இப்பொழுதே ஆயத்தம்பண்ணுவேன்
 என்றான். அப்படியே தாவீது தான் மரணமடை
 யுமுன் அதற்கு மிகவும் ஆயத்தம்பண்ணினான்.
 அவன் தன் புத்திரனாகிய சலோமோனை வர
 வழைத்து, இஸரவேலரின் தேவ னாகிய யெ
 கோவாவுக்காக ஆயத்தத்தைக் கட்டும்படி அவ
 னுக்குக்கட்டினாயிட்டான்.-தாவீது சலோமோ
 னைநோக்கி, என் புத்திரனே, என் தேவ னாகிய
 யெ கோவாவின்றாமத்துக்கு ஒரு ஆலயங்கட்
 ட அப்பிராயங்கொண்டேன்.-யெ கோவா
 வின்வாக்கு என்னிடத்தில், நீ மிகுதியாய் இரத்
 தஞ்சிந்தினாய், அநேக யுத்தங்களை செய்தாய்: நீ பூ
 மியில் என்முன்பாக மிகவும் இரத்தஞ்சிந்தின்ப
 டியினால், நீ என் நாமத்துக்கு ஆலயங்கட்டலா
 காது.-கேள், உனக்கொருபுத்திரன் பிறப்பான்;
 அவன் சமாதானமுள்ள மனுஷனாயிருப்பான்,
 நான்கு திசைகளிலுமுள்ள அவன் சகல சத்து
 ருக்களினின்றும் நான் அவனுக்கு ஆறுதலைக்கொ
 டிப்பேன், அவன்நாமம்சலோமோனாகும்; அவன்
 காலத்திலேநான் இஸரவேலருக்குச் சமாதானத்
 தையும் அமைவையும் அருளுவேன்.-என்முமத்
 துக்கு அவன் ஒரு ஆலயத்தைக்கட்டுவான்; அவன்
 எனக்குப்புத்திரனாவான், நான் அவனுக்குப்
 பிதாவாயிருப்பேன்; இஸரவேலருக்குள் அவ
 னுடைய இராசசிகிசென்காசனத்தைச்சதாகாலமும்ஸ்
 கிரிப்படுத்தவேண்டு என்று சொல்லிற்று.-என் ம
 கனே, யெ கோவா உன் னோடிருப்பாராக;
 வாழ்ந்திரு; உன் தேவ னாகிய யெ கோவா
 உன்னைக்குறித்துச் சொல்லியபிரகாரம், அவருக்
 கு ஒரு ஆலயங்கட்டுவாய்:—நீ உன் தேவ னா
 கிய யெ கோவாவின் நியாயப்பிரமாணத்தைக்
 காத்து நடக்கும்படிக்கு இஸரவேலரை அரசா
 னும்பொருட்டு, யெ கோவா உனக்கு ஞானத்
 தையும் புத்தியையும் தருவாராக.—யெ கோ
 வா இஸரவேலரைக்குறித்து மோசேக்குக் கட்
 டினாயிட்ட விதிகளையும், பிரமாணங்களையும்,
 காத்துக்கொள்ளச் சாவதானமாயிருந்தால், நீ வா
 ழ்ந்திருப்பாய்; ஆதலால் திடங்கொண்டு தைரி
 யமாயிரு, நீ பயப்படவுங் கலங்கவும் வேண்
 டாம்.—என் சிறுமையில் நான் யெ கோவா
 வின் ஆலயத்துக்காக ஒருவட்சம் கிக்கேர்பொன்
 னும், பத்துவட்சம் கிக்கேர்பென்னியும் மிகுதி
 பற்றி அளவிடப்படாதபித்தனையும் இரும்பும்சே

கரித்துவைத்திருக்கிறேன், நான் மரமுங்கல்லும்
 ஆயத்தப்படுத்தியிருக்கிறேன். நீயின்னும் அவை
 களுக்குக்கிமாய்ச் சேகரிக்கலாம்.—கல்வேலையும் மெ
 மரவேலையுஞ் செய்கிறதற்குக்கற்சிற்பருந் தச்ச
 ருமாகிய தொழிற்காரர் அநேகரும் நானுவித
 தொழில்களைச்செய்யும் நிபுணரும் உன்னிடத்தி
 விருக்கிறார்கள்.—பொன் வெள்ளி பித்தனை இ
 ரும்பு இவைகளுக்கு எண்ணில்லை. எழுந்திரு,
 சாக்கிரதையாக வேலையை நடப்பி, யெ கோ
 வா உன் னோடிருப்பாராக என்றான்.

பின்புதாவீது இஸரவேலின் சகல பிரபுகளை யெ
 யும்நோக்கி,—உங்கள் தேவ னாகிய யெ கோவா
 உங்களுடையிருக்கிறார்ல்லவா; நான்கு திசை
 களிலும் உங்களுக்கு ஆறுதல் தந்தாரல்லவா; தே
 சத்தாரை என்கையில் ஒப்பித்தார். தேசம், யெ
 கோவாவுக்கு முன்னும் அவர்சனங்களுக்கு
 முன்னும் அமைந்திருக்கின்றது.—ஆதலால் நீங்கள்
 உங்கள் தேவ னாகிய யெ கோவாவைத்தேடும்
 படி உங்கள் இருதயத்தையும் உங்கள் ஆத்துமத்தை
 யும் ஸ்திரப்படுத்தங்கள்; எழுந்து தேவ னாகிய
 யெ கோவாவின் பரிசுத்தஸ்தானத்தைக்கட்டி,
 யெ கோவாவின் நாமத்துக்குக்கட்டப்படும் ஆ
 லயத்தில் யெ கோவாவின் உடன்படிக்கைப்
 பெட்டியையும், தேவ னுடைய பரிசுத்தபாத்தி
 ரங்களையும் கொண்டுவாருங்கொன்றுசொல்லி,
 தன் புத்திரனாகிய சலோமோனுக்குத்துணைசெய்
 யும்படி கட்டினாயிட்டான்.

உக. அதிகாரம்.

க. சலோமோன் இராசாவாதல்: உ. லேவியமிசத்
 தாரை எண்ணியருத்தல்: எ. கெர்ஷோன் வமி
 சத்தார்: டெ. கோகாத் வமிசத்தார்: உக. மிராரி
 வமிசத்தார்: உச. லேவியரின் தொழில்.

தாவீது விருத்தனும் பூரண ஆயுளுள்ளவனுமா
 னபொழுது, தன் புத்திரனாகிய சலோமோனை
 இஸரவேலருக்கு இராசாவாக ஏற்படுத்தினான்.
 ஆசாரியர்களோடும் லேவியரோடும், இஸர
 வேலின் அதிபதிகள் யாவரையும் கூடிவரும்ப
 டிசெய்தான்.—லேவியரில் முப்பதுவயதுமுதல்
 அதற்குமேற்பட்டவர்கள் ஆள் ஆளாக எண்ணப்
 பட்டார்கள்: தலைதலையாக எண்ணப்பட்ட அ
 வர்கள் தொகை, முப்பத்தெண்ணாயிரம்.—அவர்
 களில் இருபத்துநாலாயிரம்பேர் யெ கோவா
 வின் ஆலயத்தின் வேலையை விசாரிப்பார்கள்;
 ஆறாயிரம்பேர் பிரதானிகளும் நியாயாதிபதிகளு
 மாவார்கள்:—நாலாயிரம்பேர் வாசற்காவலான
 ராவார்கள்; நாலாயிரம்பேர் துதிக்கும்பொருட்டு
 நான்செய்தவாத்தியங்களைக்கொண்டு, யெ கோ
 வாவைத்துதிப்பார்களென்றுசொல்லி,—தாவீது
 லேவியின்புத்திரராகிய கெர்ஷோன், கோகாத்,

(க) அதி.உக.க. (எ) உ.சாமு.எ.உ. க.இரா.அ.யெ. உபா.யெ.இ.யெ. க.இரா.இ.க. (க) அதி.உஅ.இ. க.இரா.ச.
 உ.இ. (ய) உ.சாமு.எ.யெ. க.இரா.இ.இ. எ.பி.க.இ. (யெ) வச.யெ. (யெ) க.இரா.க.க.யெ. சங்.எ.உ.க.(யெ)யோச.
 க.எ.அ. அதி.உஅ.எ. உபா.க.க.எ.அ. யோச.க.க.எ.க. அதி.உஅ.உ.யெ. (யெ) வச.க. (யெ) வச.யெ. (யெ) உபா.
 யெ.யெ. யோச.உ.உ.ச. உ.சாமு.எ.க. அதி.உக.உ.இ. (யெ) உ.நாளா.உ.யெ.க. க.இரா.அ.க.உ.உ.க. உ.நாளா.இ.எ. வச.
 எ. க.இரா.இ.க.—(உக.அதி.க.) க.இரா.க.க.க.—க.க. அதி.உக.இ.க.எண்.ச.க.ச.ச.ச.உபா.யெ.யெ. உ.நாளா.
 யெ.அ. (இ) உ.நாளா.உ.க.உ.இ.உ.ச. ஆமோ.க.இ. (ச) யாத்.ச.யெ. உ.நாளா.அ.யெ.

யிராயினென்னுமிவர்களை வகுப்பாய்வகுத்தான். **அ** கெர்ஷோனியரில் லாதான், ஷிமியிருந்தார் **ஆ** கன்.—லாதானின் புத்திரர், மூத்தவனாகிய யிகியேல், சேதாம், யோவேல் என்னு மூன்றுபேர்.— **க** ஷிமியியின் புத்திரர், ஷிலோமித், அசியேல், ஆரானென்னு மூன்றுபேர். இவர்கள் லாதானின் பிதாவமிசத்திற் பிரதானிகள்.—ஷிமியியின்புத்திரர், யகத், சீனா, எயூஷ், பேரியா இந்தநாலுபேய்க்கும் ஷிமியியின்புத்திரர்.—மூத்தவன் யகத், மற்றவன் சீசா: எயூஷுக்கும் பேரியாவுக்கும்புத்திரர் அநேகரில்லாதபடியால், தங்கள் பிதாவமிசப்படி, ஒரு வகுப்பாய் எண்ணப்பட்டார்கள். **உ** கோகாத்தின் புத்திரர், அம்ராம், இச்சார், எப்பெகரோன், ஊசியேல் என நாலுபேர்.—அம்ராயின் புத்திரர், ஆரோன், மோசே; ஆரோனும் அவன் புத்திரருக்கு சதாகாலமும் மிகவும் பரிசுத்தமுள்ளவனாகியபரிசுத்தப்படுத்தவும், யெகோவாவின் சந்நிதியில் தூபங்காட்டி, அவரைச்சேவித்து, அவர்காமத்தைக்கொண்டு நித்தமும் ஆசீர்வாதஞ் சொல்லவும், பிரித்தெடுக்கப்பட்டார்கள்.—தேவனுடைய தாசனாகிய மோசேயின் புத்திரர் லேவியர்வமிசத்தில் எண்ணப்பட்டார்கள்.—மோசேயின் புத்திரர், கெர்ஷோம், எலீயெசர்.—கெர்ஷோயின்புத்திரரில் மூத்தவன் ஷெஷெயேல்.—எலீயேசரின் புத்திரர், பிரதானியாகிய ரெகேபியா; எலீயேசருக்கு வேறு புத்திரரில்லை. ரெகேபியாவுக்குப் புத்திரர் மிகவும் பெருகினார் **அ** கன்.—இச்சாரின் புத்திரரில் மூத்தவன் ஷிலோயெக மித்.—எப்பரோனின் புத்திரரில், முதலாம் புத்திரன் எரியா, இரண்டாம் புத்திரன் அமரியா, மூன்றாம் புத்திரன் யாகசியேல், நான்காம் புத்திரன் இயகம்மியாம்.—ஊசியேலின் புத்திரரில், முதலாம் புத்திரன் மீகா, இரண்டாம் புத்திரன் யேசியா. **உ** யிராரியின் புத்திரர், மாலி, மூஷி. மாலியின் **உ** புத்திரர், எலீயேசார், சீஷ்.—எலீயேசாராரித்த பொழுது, அவனுக்குப் புத்திரிகளையெய்தி, புத்திரரில்லை: இவர்களைக் கேஷின்புத்திரராகிய இவர்கள் இனத்தார் விவாகம்பண்ணினார்கள்.—மூஷியின் புத்திரர், மாலி, ஏதேர், யெரேமோத்தென மூன்றுபேர். **உ** பிதாவமிசத்தின் பிரதானிகளாகிய தங்கன்தங்கள் பிதாவமிசத்தின்படிக்கும், தலை தலையாய் எண்ணப்பட்ட தங்கள் நாமத்தொகையின்படிக்கும், இருபதுவயதுமுதல் அத்தருமேல் யெகோவாவின் ஆவயத்தில் பணிவிடை செய்கிறதற்கு எண்ணப்பட்ட லேவியின்புத்திரர் இவர்களே.— **உ** இலிரவேலரின் தேவனாகிய யெகோவா சதாகாலமும் யெருஷலேமில் வாசம்பண்ணி, தமது **உ** சனைகளுக்கு ஆறுதலைக்கொடுத்தார்:—லேவியர் ஆவாசத்தையும், அதின்தொண்டுசெய்வதற்கேற்

றபாத்திரங்களையும், இனிச்சமக்கமாட்டார்களென்று தாலீது சொல்லியிருந்தான்.—இதனியித் **உ** எதம், தாலீதின் கடைசியானவாக்கின்படி, இருபதுவயதுமுதல் அத்தருமேற்பட்ட லேவியர் எண்ணப்பட்டார்கள்.—அவர்கள், பிராகாரங்களிலும், **உ** அறைகளிலும், தேவனுடைய ஆவயத்திலுள்ள சேவகத்தில், ஆரோன் வமிசத்துக்குத் துணைசெய்கிறவர்களாகி, சகலபரிசுத்தவஸ்துக்களையும் சுத்திகரிக்கவும்;—சமூகத்தப்பமும், போசன பலி **உ** கயின் மெல்லியமாவும், புளிப்பில்லாத அதிரசமும், சட்டியிலுள்ளதும் பொரிக்கப்பட்டதுமாகிய இவைகளை ஆயத்தப்படுத்தவும், அளக்கப்படுவனவும், நிறுக்கப்படுவனவுமாகிய யாவற்றையுஞ்சோதிக்கவும்;—காலமாலேதோறும் நின் **உ** யெகோவாவாவைப் போற்றித்துதிக்கவும்;—ஒய்வுகளிலும், அமாவாசியிலும், நியமிக்கப்பட்ட **உ** உற்சவங்களிலும், தொகைப்படி, தங்களுக்குக்கட்டினையிடப்பட்ட விதிப்பிரகாரம், யெகோவாவின் சந்நிதியில் நித்தமும் யெகோவாவுக்குச்சகல தசனபலிகளையுமிடவும்,—சபை **உ** யின் ஆவாசத்தின்காவலையும், பரிசுத்தஸ்தானத்தின் காவலையும் செய்து, யெகோவாவின் ஆவயத்திலே தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரருக்கு ஆராதனைத்தொண்டில் உதவியெய்யவும், ஏற்பட்டார்கள்.

உச. அதிகாரம்.

க. சீட்டுப்போட்டு ஆரோனின் வமிசத்தாரை இருபத்தினுக்கு வகுப்பாய்வகுத்தல்: **உ**. கோகாத்தின் வமிசத்தாரும் யிராரி வமிசத்தாருக்கு சீட்டுப்போட்டுப் பகுக்கப்படல். ஆரோனின் வமிசத்தின் வகுப்புக்கள் வருமா **க**. ஆரோனின் புத்திரர், நாதாபு, அபியூ, எலீயேசார், இதாமார்.—அவர்களில் நாதாபும் அபியூவும் **உ** புத்திரரில்லாமல், தங்கள் பிதாவுக்குமுன் இறந்துபோனபடியால், எலீயேசாரும் இதாமாரும் ஆசாரியத்தொழிலைச்செய்தார்கள்.—தாலீது எலீயேசாரின் புத்திரரில் சாதோக்கையும், ஈதாமாரின் புத்திரரில் அகீமெலெக்கையும், அவரவர்தொழிலுக்கேற்க, பணிவிடை செய்யும்படி வெவ்வேறாக ஏற்படுத்தினர்.—இதாமாரின் புத்திரருக்குள்ளிருந்த பிரதானிகளைப்பார்க்கிலும், எலீயேசாரின் புத்திரருக்குள் இருந்த பிரதானிகள் அநேகர்; எலீயேசாரின் புத்திரரில் பிதாவமிசத்திபதிகள் பதினாறுபேர்: இதாமாரின் புத்திரரில் பிதாவமிசத்திபதிகள் எட்டுபேர்.—பரிசுத்தஸ்தானத்தின் அதிகாரிகளும், தேவனுடைய ஆவயத்தின் அதிகாரிகளும் எலீயேசாரின் வமிசத்தாரிலும், இதாமாரின் வமிசத்தாரிலுமுள்ளவர்களானதினால், இவர்கள் சீட்டுப்போட்டு, ஒருவரோடொருவர் வகுக்கப்பட்டார்கள்.—இராசா, பிரபு **க**

(எ) அதி.உச.உச. அதி.க.யெ. (ய) வச.யெ. (யஉ) யாத்.க.யெ. (யக) யாத்.க.உய. யாத்.உஅ.க. எபி.இச. யாத்.க.யெ. க.சாமு.உ.உஅ. எண்.க.உக. (யடு) யாத்.உ.உஉ. (யச) அதி.உச.உச. (யக) அதி.உச.உக. (உஉ) எண்.க.க.அ. (உக) அதி.உச.க.யெ. (உச) எண்.ய.யெ.உக. வச.உஎ. எண்.க.க. எஸ்.ரு.க.அ. (உடு) அதி.உஉ.யெ. (உச) எண்.ச.ச. நி.கி.யெ.உச. (உக) யாத்.உ.க.யெ. லேவி.க.உய. லேவி.உ.ச.இ.எ. லேவி.யெ.க.க. (கச) எண்.ய.யெ. ச.அ.க.க. லேவி.உக.ச. (கஉ) எண்.க.க.க. எண்.க.க.க.—க.—(உச.அதி.க.) லேவி.யெ.க.க. (உ) எண்.க.ச.

கள், ஆசாரியனாகிய சாதோக், அப்பாநாரின் புத் திரனாகிய அகீமெலெக், ஆசாரியர், லேவியரென் னும் இவர்களுடைய பிதாவமிசுத்திபதிகனாகிய அவர்கள் முன்பாக, லேவியரில் சிதனேலின் புத்திரனாகிய ஷிமாயியாவென்னும் இலேககன் அவர்கள் நாமங்களை எழுதினான்: இதாமாருக்கா கவும் எலீயேசாருக்காகவும் இரண்டுபிதாவமிசுத் திபதிகள் எழுதப்பட்டார்கள்.—முதலாஞ்சீட்டு யோயாரிப்புக்கும், இரண்டாவது யெதாயாவுக் கும்,—மூன்றாவது ஆரீமுக்கும், நாலாவது சேயோ கரீமுக்கும்,—ஐந்தாவது மல்கியாவுக்கும், ஆறாவது மியமினுக்கும்,—ஏழாவது அக்கோசுக்கும், எட் டிக் டாவது அபியாவுக்கும்,—ஒன்பதாவது யேஹூவா லெவுக்கும், பத்தாவது டெகனியாவுக்கும்,—பதி னொராவது இலியாஷீப்புக்கும், பன்னிரண்டா லெவது யாகீமுக்கும்,—பதின்மூன்றாவது உப்பாவுக் கும், பதினொராவது இஷியியாப்புக்கும்,—பதி னேந்தாவது பில்காவுக்கும், பதினாறாவது இம்மே லெருக்கும்,—பதினேழாவது ஏசீருக்கும், பதினெட் டிக் டாவது அப்பேசுக்கும்,—பத்தொன்பதாவது பெ தகியாவுக்கும், இருபதாவது இயெசிகேலுக்கும்,— லெ இருபத்தொராவது யாகினுக்கும், இருபத்திரன் லெ டாவது கழுலுக்கும்,—இருபத்தாமூன்றாவது தி லாயாவுக்கும், இருபத்தாநாலாவது மகசியாவுக் கும் விழுந்தது.—இஸரவேலரின் தேவனாகிய யெகோவா தங்கள் பிதாவாகிய ஆரோனுக் குக் கட்டினாயிட்ட பிரகாரம் தங்கள்முறை வரி சையின்படி, தங்கள் தொழில்செய்வதற்கு யெ கோவாவின் ஆலயத்திலே பிரவேசிக்கும்வகுப் புக்கள் இவைகளே.

உடு லேவியரின் மற்றச் சந்தியார்; அம்ராமின் வமிசுத்தாரில்; ஐப்பாவேல்; ஐப்பாவேலின் வமி டெசுத்தாரில்; யெகதிய.—ரெசேபியாவோ: ரெசே உஉபியாவின் புத்திரரில்; மூத்தவன் இஷிய.—இத் சாரியரில்; டெஷலோமொத்: டெஷலோமோத்தின் உக புத்திரரில்; யகத்.—எப்பரோனின் புத்திரர்; மூத் தவன் எரியா, இரண்டாம் புத்திரன் அமரியா, மூன்றாம் புத்திரன் யாகசியேல், நான்காம் புத்தி டெசரன் இகம்மியாம்.—ஊசியேலின் புத்திரர்; மீகா: உடு மீகாவின் புத்திரர்; ஷாமீர்.—மீகாவின் சகோத ரன் இஷிய: இஷியவின் புத்திரர்; சகரியா.— உக மிராரியின் புத்திரர்; மாலி, மூஷி: யாசியாவின் புத்திரரில்; பெனோ.

உஎ மிராரிக்குப்பிறந்த யாசியாவின் புத்திரர்; பெ உஷனோ, ஷோகாம், சக்கூர், இப்பீர்.—மாலியின் புத்தி உக ரரில், எலீயேசார்; இவனுக்குப் புத்திரரில் லே.—கே லெஷோ: கேலின்புத்திரன் இரகமேல்.—மூஷியின் 'புத்திரர்; மாலி, ஏதேர், ஏரேமோத். இவர்கள் தக் கன் தங்கள் பிதா வமிசுத்தின்படி லேவியரின் கக புத்திரர்.—இவர்கள் தங்கள் சகோதரராகிய ஆ ரோனின் புத்திரர்போலத் தாவீது இராசாவும், சாதோக்கும், அகீமெலெக்கும், ஆசாரியர் லேவி

யர் என்பவர்களின் பிதா வமிசுத்திபதிகளுமா கிய இவர்களுக்கு முன்பாகச் சீட்டுப்போட்டார் கள்; இவர்கள் பிதாக்களை பிரதானிகளும், இவைய சகோதரரும், அப்படியே செய்தார்கள்.

உடு. அதிகாரம்.

க. பாடகரின் தொகையையும் தொழிலையும் வி பரித்தல்: அ. சீட்டுப்போட்டு அவர்களை இரு பத்துநாண்ருவகுப்பாய்ப்பிரித்தல்.

மேலுந்தாவீதும், பிரதான ஆசாரியரும், சுரமண் டலங்கனையும், தம்புருகனையும், கைத்தானங்க னையுங்கொண்டு, பாடிச்சேவிக்கும்படி, ஆசாப், எமான், யெதுதுன் என்பவர்களுடைய சந்தி யாரைப் பிரித்து ஏற்படுத்தினார்கள்: அவரவை தொழிலின்படி தொழிற்காரருடைய தொகை வருமாறு.—ஆசாப்பின் புத்திரர், சக்கூர், யோ சேப்பு, சிதனியா, அசரேலா: இராசாவின் கட் டனைப்படி தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற ஆசாப் பின் புத்திரராகிய இவர்கள், அவனுக்குச் சகா யஞ்செய்துவந்தார்கள்.—யெதுதுனோ: யெது னின் புத்திரர்; சிதனியா, சேரீ, எஷாயா, அஷ பியா, மத்தியானென்னும் ஆறுபேரும் யெகோ வாவைப்போற்றித் துதிக்கும்படி, சுரமண்ட லத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, தக் கன் பிதாவாகிய யெதுதுனுக்கு உதவிசெய்தார் கள்.—எமாளோ: எமாளோனின் புத்திரர், புகியா ஷு, மத்தானியா, ஊசியேல், டெஷபுவேல், ஏரே மோத், அனானியர், அனானி, இலீயாதா, சித்தல் தீ, ரோமத்திசேயர், யோஷபீகாஷா, மலோஷி, ஒதீர், மகாசியோத்;—இராசாவின் தரிசியான எமா னின் புத்திரராகிய இவர்களைல்லாருக்கே தேவனு டைய வாக்கின்படி கொம்பூதிவந்தார்கள். தே வன் எமானுக்குப் பதினாறு புத்திரரையும் மூன் று புத்திரிகளையும் அருளினார்.—இவர்களைல்லா ரும் ஆசாப்புக்கும், யெதுதுனுக்கும், எமானுக் கும், இடப்பட்ட இராசகட்டினையின்படி, தே வனுடைய ஆலயத்திலே சேவிக்கும்பொருட்டு, கைத்தானங்களையும், தம்புருகனையும், சுரமண்ட லங்கனையுங்கொண்டு, யெகோவாவின் ஆ லயத்தில்பாடி, தங்கள் பிதாவுக்கு உதவிசெய்து வந்தார்கள்.—யெகோவாவின் பாட்டுக்களில் அப்பியாசித்த புத்திமாண்களாகிய தங்கள் சகோ தரரோடும், இவர்கள் தொகை இருநூற்றெண்பத் டெட்டு.

சிறியோரும் பெரியோரும், குருவுக்கு சேஷனு மாகிய இவர்கள் சீட்டுப்போட்டு, தங்கள் தக் கன் வகுப்புக்களை நிலைப்படுத்தினார்கள்.—ஆசாப் பின் புத்திரனாகிய யோசேப்புக்கு முதலாஞ்சீட்டு விழுந்தது: இரண்டாவது சிதனியாவுக்கு; அவ னும், அவன் சகோதரரும், அவன் புத்திரரும் ஆ கப்பன்னிரண்டுபேர்:—மூன்றாவது சக்கூருக்கு; அவனும், அவன் புத்திரரும், அவன் சகோதர ரும், ஆகப்பன்னிரண்டுபேர்:—நாலாவது இஸ்ரீக் லெ

(டு) சிசி.உஉச.யெ. ஓரக்.க.டு. (டுக) அதி.க.உக. (உடு) அதி.உக. லெக. (உக) அதி.உக.லெ. (உஉ) அதி.உக.லெ. (உக) அதி.உக.லெ. (உக) யாத்.க.லெ. அதி.உக.உக. (உஅ) அதி.உக.உஉ. (கல) அதி.உக.உக.—(உடு. அதி. க.) அதி.க.கக.கக.சச. (உ) லச.க.லெ. (க) லச.லெ.லெ. (ச) லச.லெ.உ. (க) லச.உ. (அ) உ.நானா.உக.லெ.

கு; அவனும், அவன் புத்திரரும், அவன் சகோ
 ௨௨ தாரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—ஐந்தாவது சித்
 னியாவுக்கு; அவனும், அவன் புத்திரரும், அவன்
 ௨௩ சகோதரரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—ஆறாவ
 து புகியாவுக்கு; அவனும், அவன் புத்திரரும், அ
 வன் சகோதரரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—
 ௨௪ ஏழாவது இஷ்ரோலாவுக்கு; அவனும், அவன் புத்
 திரரும், அவன் சகோதரரும், ஆகப்பன்னிரண்
 ௨௫ டுபேர்.—எட்டாவது எஷாயாவுக்கு; அவனும்,
 அவன் புத்திரரும், அவன் சகோதரரும், ஆகப்
 ௨௬ பன்னிரண்டுபேர்.—ஒன்பதாவது மத்தனியாவுக்
 கு; அவனும், அவன் புத்திரரும், அவன் சகோத
 ௨௭ ரரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—பத்தாவது ஹிம
 யீக்கு; அவனும், அவன் புத்திரரும், அவன் சகோ
 ௨௮ தாரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—பதின்னாவ
 து அசரேலுக்கு; அவனும், அவன் புத்திரரும்,
 அவன் சகோதரரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—
 ௨௯ பன்னிரண்டாவது அஷ்பியாவுக்கு; அவனும்,
 அவன் புத்திரரும், அவன் சகோதரரும், ஆகப்பன்
 ௩௦ னிரண்டுபேர்.—பதின்மூன்றாவது இப்பாவேலுக்
 கு; அவனும், அவன் புத்திரரும், அவன் சகோத
 ௩௧ ரரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—பதின்மூன்றாவது
 மத்தியாவுக்கு; அவனும், அவன் புத்திரரும், அ
 ௩௨ வன் சகோதரரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—பதி
 னைந்தாவது யெரேமோத்துக்கு; அவனும், அவன்
 புத்திரரும், அவன் சகோதரரும், ஆகப்பன்னி
 ௩௩ ரண்டுபேர்.—பதின்னாறாவது அனானியவுக்கு; அ
 வனும், அவன் புத்திரரும், அவன் சகோதரரும்,
 ௩௪ ஆகப்பன்னிரண்டுபேர்.—பதின்மூன்றாவது யோ
 ஷ்பிகாஷாவுக்கு; அவனும், அவன் புத்திரரும்,
 அவன் சகோதரரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—
 ௩௫ பதினெட்டாவது அனாக்கீக்கு; அவனும், அவன்
 புத்திரரும், அவன் சகோதரரும், ஆகப்பன்னிரண்
 ௩௬ டுபேர்.—பத்தொன்பதாவது மலோதிக்கு; அவ
 னும், அவன் புத்திரரும், அவன் சகோதரரும், ஆ
 ௩௭ கப்பன்னிரண்டுபேர்.—இருபதாவது இலீயாநா
 வுக்கு; அவனும், அவன் புத்திரரும், அவன் சகோ
 ௩௮ தாரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—இருபத்தொ
 ராவது ஒதீருக்கு; அவனும், அவன் புத்திரரும்,
 அவன் சகோதரரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—
 ௩௯ இருபத்திரண்டாவது சித்தலீக்கு; அவனும், அ
 வன் புத்திரரும், அவன் சகோதரரும், ஆகப்பன்னி
 ௪௦ டுபேர்.—இருபத்தாழ்வாசுவதாசாசியோத்
 துக்கு; அவனும், அவன் புத்திரரும், அவன் சகோ
 ௪௧ தாரும், ஆகப்பன்னிரண்டுபேர்.—இருபத்துநா
 லாவது ரோமம்சதியேருக்கு; அவனும், அவன்
 புத்திரரும், அவன் சகோதரரும், ஆகப்பன்னி
 ரண்டுபேர்.

உக. அதிகாரம்.

க. வாசந் காவலாணரை வருத்தல்: ௨௬ சீட்டுப்
 போட்டு வாசந் காவலாணரை சியமித்தல்: ௨௮.
 பொச்சிஷங்கைக்காக்கும்படி லேவியரை ஏற்
 படுத்தல்.

வாசந் காவற்காரரின் வருப்புக்கள் வருமாறு:

கோரியராகிய ஆசாப்பின் புத்திரருக்குள், ஆ
 சாப்பின் சந்தியாரிலுள்ளகோரேயின் புத்திரரு
 கிய மிஷெலியியா.—மிஷெலியியாவின் புத்திரர், ௨
 மூத்தவன் சகரியா, இரண்டாம் புத்திரன் யெதீ
 யேல், மூன்றாம் புத்திரன் சிபதியா, நான்காம் புத்
 ௩ திரன் யந்நியேல்.—ஐந்தாம் புத்திரன் எலாம், ஆ
 ௪ ரும் புத்திரன் யோகானான், ஏழாம் புத்திரன் இலி
 யோயேலும்.—ஒபெத் ஏதோயின் புத்திரர், மூத்த
 ௫ வன் ஷிமாயியா, இரண்டாம் புத்திரன் யோசாபா
 த், மூன்றாம் புத்திரன் யோவா, நான்காம் புத்திரன்
 ௬ சாக்கார், ஐந்தாம் புத்திரன் சித்தனேல்.—ஆறாம் புத்
 திரன் அம்மியேல், ஏழாம் புத்திரன் ஈஷகார், எட்
 ௭ டாம் புத்திரன் யெயுல்தாம்: தேவன் அவனை ஆ
 சீர்வதித்திருந்தார்.—அவன் புத்திரனாகிய ஷிமா
 ௮ யியாவுக்குப் புத்திரர் பிறந்தார்கள்; அவர்கள் பரா
 க்கிரமசாலிகளாகித்தங்கள் பிதாவயிச்சத்தில் அதி
 ௯ காரம் பெற்றிருந்தார்கள்.—ஷிமாயியாவின் புத்
 திரர், ஒதனி, ரொபாயேல், ஒபெத், இல்சாபாத்;
 ௧௦ அவன் சகோதரராகிய இலியூவும், செமகியாவும்,
 பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.—இவர்களுள்
 ௧௧ லாரும் ஒபெத் ஏதோயின் புத்திரர்; இவர்களும்,
 இவர்கள் புத்திரரும், இவர்கள் சகோதரரும், ௧௨
 ழியஞ்செய்வலவர்களும், பராக்கிரமசாலிக
 ௧௩ ளுமாயிருந்தார்கள்; ஒபெத் ஏதோயின் வயிச்சத்தார்
 அறுபத்திரண்டுபேர்.—மிஷெலியியாவுக்குப் புத்
 ௧௪ திரருஞ்சகோதரரும் ஆகப்பதினெட்டுபேர், அ
 வர்கள் பராக்கிரமசாலிகள்.—மிராரிவயிச்சத்தில்,
 ௧௫ ஓசாவின் புத்திரரில், ஷிமீப்பிரதானி; இவன் மூத்
 தவனல்லாதிருந்தும், இவன்பிதா இவனைப்பிர
 ௧௬ தானியாக்கினான்.—இரண்டாம் புத்திரன் இலகி
 ௧௭ யா, மூன்றாம் புத்திரன் திபலியா, நான்காம் புத்தி
 ரன் சகரியா: ஓசாவின் புத்திரருஞ்சகோதரரும்
 ௧௮ ஆகப்பதின்மூன்றுபேர்.—பிரதானிகளாகிய இ
 ௧௯ வர்கள், யெகோவா வின் ஆலயத்திலே பணி
 விடைசெய்கிறதற்குத்தங்கள் சகோதரருக்கொத்
 ௨௦ தமுறையாய், வாசந் காவற்காரராய் வருக்கப்பட்ட
 டார்கள்.

சிறியோரும் பெரியோருமாகிய இவர்கள், வா ௨௬
 சல் ஒவ்வொன்றிற்கு சீட்டுப்போட்டார்கள்.— ௨௭
 சிழ்த்திசைவாசலின் சீட்டுஷெலேமியாவுக்குவி ௨௮
 மூத்தது. மந்திராலோசனையில் விவேகியும், இ
 ௨௯ வன் புத்திரனாகிய சகரியாவுக்குச் சீட்டுப்போ
 ட, அவன் சீட்டு வடதிசைக்கு விழுந்தது.— ௩௦
 ஒபெத் ஏதோமூக்குத்தென்றிசையிலும், அவன்பு ௩௧
 த்திரருக்குப்பண்டசாலைவீட்டிலும் விழுந்தது.— ௩௨
 குப்பிமுக்கும், ஓசாவுக்கும், மேற்றிசையில் ௩௩
 யர்ந்தவழிக்குச்சமீபத்தில் வெளியேபோகிறவா
 ௩௪ சலின் சீட்டுவிழுந்தது; அவர்கள் காவல்வகுப்பு
 ௩௫ ஒன்றுக்கொன்று எதிர்ப்புகையிருந்தது.—லேவீ ௩௬
 யர் சிழ்த்திசையில் ஆறுபேர், வடதிசையிலே ௩௭
 ளுபேர், தென்றிசையிலே ௩௮ நாலுபேர், ஒவ்வொ
 ௩௯ ருபண்டசாலைக்கு இவ்விரண்டுபேர்.—மேற்றி ௪௦
 தசையிலுள்ள பேட்டையில் இரண்டுபேர், நாடோ ௪௧
 ளுபேர், பேட்டையில் இரண்டுபேர், நாடோ ௪௨

(உக. அதி. க.) அதி.௧.௩௭. (அ) அதி.௨௬.௨௮. (ஆ) அதி.௨௬.௩௧. (இ) அதி.௨௬.௩௨. (ஈ) அதி.௨௬.௩௩. (ஊ) அதி.௨௬.௩௪. (ஊ) அதி.௨௬.௩௫. (ஊ) அதி.௨௬.௩௬. (ஊ) அதி.௨௬.௩௭. (ஊ) அதி.௨௬.௩௮. (ஊ) அதி.௨௬.௩௯. (ஊ) அதி.௨௬.௪௦. (ஊ) அதி.௨௬.௪௧. (ஊ) அதி.௨௬.௪௨.

யெ றும் ஏற்பட்டார்கள்.—கோரேவமிசத்தாருக்குள் ளும், மிராரிவமிசத்தாருக்குள்ளும், ஏற்பட்ட வாசந்தகாவந்தாரின்வகுப்புக்கள் இவைகளே. ௨௩ லேவியரில் அதிகார தேவனுடைய ஆலயத்திலுள்ளபொக்கிஷங்களுக்கும் நிவேதிக்கப்பட்ட பொக்கிஷங்களுக்கும் அதிகாரி.—லாதானின் புத்திரரோ கொஷோனியனாகிய லாதானின்புத்திரனும், கொஷோனியனாகிய லாதானின் பிதாவமிசத்துக்குப் பிரதானியுமாகிய யிசேயேலி.— ௨௨ யிசேயேலின் புத்திரர்; சேதாம், அவன் சகோதரன் யோவேல்; இவர்கள் யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷங்களுக்கு அதிகாரிகள்.— ௨௧ அம்ராயியரினும், இத்தசாரியரினும், எப்ரோனியரினும், ஊசியேலரினும் சிலர் இருந்தார்கள்.— ௨௪ மோசேயின் பெனத்திரனும், கொஷோயின் புத்திரனுமாகிய ஷெபுவேல் பொக்கிஷவதிகாரி.— ௨௫ எஸீயேசாருக்குப்பிறந்த அவன் சகோதரர்; அவன் புத்திரன் ரெகேபியா, அவன் புத்திரன் எஷாயா, அவன் புத்திரன் யோராம், அவன் புத்திரன் ௨௬ சிக்கரி, அவன் புத்திரன் ஷிலோயித்.—தாவீது இராசாவும், பிதாவமிச பிரதானிகளும், ஆயிரவருக்கதிபதிகளும், தூறுபேருக்கதிபதிகளும், சேனைகளுக்கதிபதிகளும், நிவேதித்திருந்த பரிசுத்தவஸ்துக்களின் சகல பொக்கிஷங்களுக்கும், ஷிலோயித்தும் அவன்சகோதரரும் அதிகாரிகள்.— ௨௭ அவர்கள் யெகோவாவின் ஆலயத்தைக்கட்டும்படி தாங்கள் யுத்தத்தில் கொள்ளையிட்ட சில ௨௮ வற்றை நிவேதனம்பண்ணினார்கள்.—தரிசியாகிய சாமுவேலும், ஷீஷின்புத்திரனாகிய ஷஷலும், நெரின்புத்திரனாகிய அப்னேரும், சேருயாவின் புத்திரனாகிய யோவாப்பும், நிவேதித்தயாவும், மற்ற எவரும் நிவேதித்தயாவும், ஷிலோயித்தவசமாயும், அவன் சகோதரர் வசமாயிருந்தான். ௨௯ இத்தசாரியருக்குள், கிணன்யாவும் அவன் புத்திரரும் இலரவேலரின் புறம்பான பணிவிடைக்கு ஏற்பட்டவர்களாகிய அதிபதிகளும் நீதிபதிகளும்.—எப்ரோனியருக்குள், அஷபியாவும், அவன் சகோதரருமாகிய பராக்கிரமசாலிகள் ஆயிரத்தெழுதூறுபேர் யெகோவாவின் சகல காரியத்திலும், இராசாவின் பணிவிடையிலும், யோர்தானுக்கிப்புறத்தில் மேற்றிசையிலுள்ள இலரவேல் சனங்களுக்குள் அதிபதிகள்.—எப்ரோனியருக்குள் எரியாவென்பவன் தன் பிதாவமிசத்தின்படி, எப்ரோனியருக்குள்ளே பிரதானி. தாவீது அரசாண்ட நூற்பதாம்வருஷத்தில் அவர்கள் சோதிக்கப்பட்டபொழுது, அவர்களுக்குள் கிலியாத்தயாசேரி லேபராகிரமவீரர் காணப்பட்டார்கள்.—பராக்கிரமசாலிகளாகிய அவன் சகோதரர் இரண்டாயிரத்தெழுதூறுபேர் பிதாவமிசத்திபதிகள்; இவர்களைத் தாவீது இராசா தேவனுடைய ஒவ்வொருகாரியத்திலும், இராசாவின் காரியத்

களிலும், ரூபேனியருக்கும், காத்தியருக்கும், மனாஷேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், தலைமைக்காரராக ஏற்படுத்தினான்.

௨௭. அதிகாரம்.
மாதந்தோறும் நிற்கும் சேனாபதிகளின் நாமங்களைத் தெரிவித்தல்: ௨௪. பன்னிரண்டு கோத்திரத்தலைவரைக்குறித்தல்: ௨௬. சனங்களை எண்ணுதபடித்தெத்தல்: ௨௭. தாவீதின் அதிபதிகள்.

இராசாவிடத்தில் நித்தமுஞ்சேவிக்கும் பிதாவமிசத்திபதிகளும், ஆயிரவருக்கு அதிபதிகளும், தூறுபேருக்கு அதிபதிகளும், அவர்களுக்கானிரும், வருஷந்தோறும் இலரவேலரின் தொகைப்படி வகுப்புக்களாய்ப்பிரிக்கப்பட்டு, மாதத்துக்கு மாதம் மாறி மாறி வருவார்கள்; ஒவ்வொருவகுப்புக்கு இருபத்துநாலாயிரம்பேர்.—முதலாம் மாதத்துக்கு முதல் வகுப்பிலுள்ளவன் பெரெஸ் வமிசத்தானாகிய சப்தியேலின் புத்திரனாகிய யாஷூவியாம்.—இவன் முதலாம் மாதத்தில் சகல சேனாபதிகளுக்குள்ளும் பிரதானி: இவன்வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர்.—இரண்டாம் மாதத்தின்வகுப்பிலுள்ளவன் அகோயியனான தோதாம்; இவன் வகுப்பில் மிக்கலோத்திரதானி: இவன்வகுப்பில் இருபத்தினாலாயிரம்பேர்.—மூன்றாம் மாதத்தில் பிரதான ஆசாரியனாகிய யோயதாவின் புத்திரன் பினாயா மூன்றாஞ்சேனாபதி: இவன்வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர்.—பினாயாவென்னும் இவன் முப்பதுபேருக்குள்ளே பராக்கிரமசாலியும், அம்முப்பதுபேருக்கு அதிபதியுமாயிருந்தான். இவன்வகுப்பில் இவன் புத்திரனாகிய அமிசபாத்தேர்ந்திருந்தான்.—நாலாம் மாதத்தில் யோவாப்பின் சகோதரனாகிய அசாகேலும், அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய சிபதியாவும், நாலாஞ்சேனாபதி: இவன்வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர்.—ஐந்தாம் மாதத்தில் இலராகிய யனாகிய ஷம்கூத் ஐந்தாஞ்சேனாபதி: இவன்வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர்.—ஆறாம் மாதத்தில் தெக்கோயனாகிய இக்கேஷின் புத்திரனான ஈரா ஆறாஞ்சேனாபதி: இவன்வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர்.—ஏழாம் மாதத்தில் எப்ராயீம் வமிசத்தாரிலுள்ள, பெலோனியனாகிய ரெலெத்ஸ் ஏழாஞ்சேனாபதி: இவன்வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர்.—எட்டாம் மாதத்தில் சர்கியிலுள்ள, ஊஷாத்தியனாகிய சிபெக்காம் எட்டாஞ்சேனாபதி: இவன்வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர்.—ஒன்பதாம் மாதத்தில் பேன்யமீனியரிலுள்ள, ஆன்தோத்தியனாகிய அபீயேஸர் ஒன்பதாஞ்சேனாபதி: இவன்வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர்.—பத்தாம் மாதத்தில் சர்கியரி லுள்ள, நிதோபாத்தியனாகிய மகராயிபத்தாஞ்சேனாபதி: இவன்வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர்.—பதினொராம் மாதத்தில் எப்ராயீம் வமிசத்

(௨௩) அதி.௨௮.௩௨. மல்.க.௩. (௨௪) அதி.௧.௩௭. அதி.௨௬.௮. (௨௫) அதி.௨௬.௩௬. (௨௬) அதி.௨௬.௩௭. (௨௭) க.சாமு.௧.௩. (௨௮) அதி.௨௬.௪. (௨௯) அதி.௨௬.௩௬. யோச.௨.௬.௬. (௩௦) ௨.காணா.௩.௬.௩. —(௨௭.அதி.௨.) ௨.சாமு.௨௬.௮. (௪) ௨.சாமு.௨௬.௬. (௫) க.இரா.௪.௫. (௬) ௨.சாமு.௨௬.௨. அதி.௩.௨.௨. (௭) ௨.சாமு.௨௬.௨. (௮) அதி.௩.௨.௮. (௯) அதி.௩.௨.௭. (௧௦) ௨.சாமு.௨.௬.௩. (௧௧) ௨.சாமு.௨.௬.௩. (௧௨) அதி.௩.௨.௮. (௧௩) ௨.சாமு.௨.௬.௩. (௧௪) அதி.௩.௨.௮.

தாரிலுள்ள, பிரத்தோனியனாகிய பிஞாயபதினொராஞ்செனாபதி: இவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர்.—பன்னிரண்டாம் மாதத்தில் ஒன்றியேல் வயிசத்திலுள்ள, நிதோ பாத்நியனாகிய எல்தாய் செனாபதி: இவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர்.

௨௧ மேலும் இலரவேல் கோத்திரங்களுக்குள்ளே சிக்ரியின்புத்திரனாகிய எல்யேசர், ரூபேனியருக்கும்; மாகாவின் புத்திரனாகிய வுபிபத்தியா, வுபியிள யோனியருக்கும்;—கேமுவேலின் புத்திரனாகிய அஷ்பியா, லேவியருக்கும்; சாதோக், ஆரோனியாயருக்கும்;—தாவீதின் சகோதரர்களிலொருவனாகிய இலியூயூதாவமிசத்தாருக்கும்; மீகாயேலின் புத்திரனாகிய உமறி, ஈஷ்காருக்கும்;—ஒபதியாவின் புத்திரனாகிய இலுமாயா, செபுலோனியருக்கும்; அஸரியேலின் புத்திரனாகிய எரேமோத், ஈபு உய தாவியருக்கும்;—அசசியாவின் புத்திரனாகிய ஒஷியா, எப்ராயீமின் வமிசத்தாருக்கும்; பிதாயாவின் புத்திரனாகிய யோவேல், மனாஷேயின் பாதிக் ௨௧ கோத்திரத்தாருக்கும்;—சகரியாவின் புத்திரனாகிய இத்தோ, சிலியாத் திலுள்ள மனாஷேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும்; அப்னேரின் புத்திரனாகிய யாசியேல், பேன்யாமீனியருக்கும்;—எரோகாமியின் புத்திரனாகிய அசரேல், தாணியருக்கும்; அதிகாரிகளாயிருந்தார்கள். இலரவேலின் கோத்திரத்து அபிபதிகள் இவர்களே.

௨௨ இலரவேலரை வானத்தின் ஈட்சத்திரங்கன்போலப்பெருகப்பண்ணுவேனென்று யெகோவா சொல்லியிருந்தபடியால், தாவீது இருபதுவயதுமுதல் அதற்குட்பட்டவர்களைத்தொகையிட ௨௪ வில்லே.—செருயாவின் புத்திரனாகிய யோவாப்தொகையிடத்தொடங்கினான்; அதினிமித்தம் இலரவேலருக்கு விரோதமாய்க்கோபம் மூண்டதினால், அவன் எண்ணி முடிக்கவுமில்லை: அவர்களின் தொகை தாவீது இராசாவின் சரித்திரபுத்தகத்திலெழுதப்படவுமில்லை.

௨௩ அநியேலின் புத்திரனாகிய அஸ்மாவேத் இராசாவின் பொக்கிஷங்களுக்குக் கண்காணி: ஊசியாவின் புத்திரனாகிய இகோனாதன் காடுகளிலும், ஈகரங்களிலும், கிராமங்களிலும், அரமனைகளிலு ௨௪ முள்ளபண்டசாலைகளுக்குக் கண்காணி:—கிலாப்பின் புத்திரனாகிய எஸ்ரிவயல் வெளியில் பயிரிடு ௨௭ ந்தொழிற்காரருக்குக் கண்காணி:—ராமாத்தியனாகிய வுபியியி திராட்சத்தோட்டத்துக்குக் கண்காணி: வுபியியினாகிய சித் திராட்சத்தோட்டங்களிலுள்ள திராட்சச்சாலைகளிலுண்டாகும் பொரு ௨௮ ளுக்குக் கண்காணி:—கிதேரியனாகிய பாகாலரானன் தாழ்ந்த பூமியிலுள்ள சீதவிருட்சங்களுக்கும், காட்டத்திராங்களுக்கும் கண்காணி: யோ ௨௯ வர்ஷு எண்ணெய்ச்சாலைக்குக் கண்காணி:—ஷாரோனியனாகிய வுத்திராய் ஷாரோனில் மேய்கிற

மாடுகளுக்குக் கண்காணி: அத்லாயின்புத்திரனாகிய ஷாபாத்பள்ளங்களிலுள்ள மாடுகளுக்குக் கண்காணி:—இஷ்மாவேலியனாகிய ஒபீல் ஒட்டகங் ௩௦ களுக்குக் கண்காணி: மேரோனேயினாகிய யெகதியா கழுதைகளுக்குக் கண்காணி:—அகரியனாகிய யாசீல் ஆட்டி மந்தைக்குக் கண்காணி: இவர்களெல்லாருந்தாவீது இராசாவின் பொருள்களுக்குக் கண்காணிகள்.—தாவீதின் சிறிய பிதாவாகிய ௩௨ யோனாதான் ஞானமுள்ள மந்திரியும், இலேககனுமாயிருந்தான்: அக்மோனியின் புத்திரனாகிய யிகியேல் இராசபுத்திரரோடிருந்தான்.—அகீதோ ௩௩. பேல் இராச மந்திரியாயிருந்தான்: அரீயனாகிய ஊஷாய் இராசாவின் தோழன்.—பிஞாயலின் புத்திரனாகிய யோயதாவும், அப்பாதாரும் அகீதோபேலுக்கு உதவிக்காரர்: யோவாப் இராசாவின் செனாபதி.

உஅ. அதிகாரம்.

௧. கூடிவந்த அபிபதிகளுக்குத்தாவீது புத்திரபோதனை சொல்லல்: ௨. தாவீது சலோமோனை ஆலயத்தைக் கட்டிப்படி தைரியப்படுத்தல்: ௩. அவனிடத்திற் பொன் வெள்ளி முதலிய பொருளை ஒப்பித்தல்.

பின்புதாவீது, வகுப்பு வகுப்பாக இராசாவுக்குப் பணிவிடைசெய்கிற கோத்திரத்தலைவராகிய இலரவேலின் சமஸ்த பிரபுகளையும், வகுப்புக்களின் தலைவர்களையும், ஆயிரவருக்கு அபிபதிகளையும், நூறுபேருக்கதிபதிகளையும், தாவீதின் பொருளுக்கு அவன்புத்திரரின் பொருளுக்கு அபிபதிகளையும், மற்ற அபிபதிகளையும், சகலபராக்கிரம சாலிகளையும், சகலவீரரையும், யெருஷலேமில் ௨ கூடிவரச்செய்தான்.—அப்பொழுதுதாவீது இராசா காலூன்றிநின்ற, என்சகோதரரே, என்சனங்களை, கேளுங்கள்: யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டியும், நமது தேவனுடைய பாதப்பீடும், தங்குப்படி ஒரு ஆலயங்கட்ட அபிப்பிராயங்கொண்டு, அதைக் கட்டுவதற்கு ஆயத்தம் பண்ணியிருந்தேன்.—அப்பொழுது ௩ தேவன் என்னைநோக்கி, நீயுத்தஞ்செய்து இரத்தஞ்சிந்தினபடியால் என்பேரால் ஆலயங்கட்ட வேண்டாமென்றார்.—ஆகிலும் இலரவேலின் ௪ தேவனாகிய யெகோவா, நித்தமும் இலரவேலருக்கு இராசாவாகும்படி என்பிதாவமிசத்தாரெல்லாரினின்றும், என்னைத்தெரிந்துகொண்டார்; ஆளுகையெய்யும்படி பூதாவமிசத்தாரையும், என்பிதாவமிசத்தையுந் தெரிந்துகொண்டார்: என்பிதாவின் புத்திரருக்குள் என்னை இலரவேலரனைவருக்கும் இராசாவாகும்பிரியங்கொண்டார்.—யெகோவா எனக்கு அநேகபுத்திரரை ௫ அருளியிருக்கிறார்; அந்தச்சகல புத்திரருக்குள்ளும், யெகோவாவின்னுடைய இராச்சியமாகிய இலரவேலரின் சிங்காசனத்தில் வீற்றிருக்கஎன்

(௨௫) அதி. ௨௧. ௩௦. (௨௬) அதி. ௨௧. ௩௦. (௨௭) க.சா.மு. ௨௧. ௩௦. (௨௮) அதி. ௨௧. ௩௦. (௨௯) உ.சா.மு. ௨௧. ௩௦. (௩௦) அதி. ௨௧. ௩௦. (௩௧) அதி. ௨௧. ௩௦. (௩௨) அதி. ௨௧. ௩௦. (௩௩) அதி. ௨௧. ௩௦. (௩௪) அதி. ௨௧. ௩௦. (௩௫) அதி. ௨௧. ௩௦. (௩௬) அதி. ௨௧. ௩௦. (௩௭) அதி. ௨௧. ௩௦. (௩௮) அதி. ௨௧. ௩௦. (௩௯) அதி. ௨௧. ௩௦. (௪௦) அதி. ௨௧. ௩௦. (௪௧) அதி. ௨௧. ௩௦. (௪௨) அதி. ௨௧. ௩௦. (௪௩) அதி. ௨௧. ௩௦. (௪௪) அதி. ௨௧. ௩௦. (௪௫) அதி. ௨௧. ௩௦.

புத்திரனாகிய சலோமோனைத் தெரிந்துகொண்டார்.—அவர் என்னைநோக்கி, உன் புத்திரனாகிய சலோமோன் என் ஆலயத்தையும் என்பிராகாரங்கனையும்கட்டுவான்: நான் அவனை என்புத்திரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப்பிதாவா யிருப்பேன்.—அன்றியும் இன்றிருக்கிறபடி என் கட்டளைகளையும் விதிகளையும் காத்துக் கொள்ளத்திடன் கொண்டிருப்பானாகில், நான் அவன் இராச்சியத்தைச் சதாகாலமும் நிலைப்படுத்துவேனென்றார்.—ஆதலால் இப்பொழுது யெசோவாவின் சபையாராகிய இலரவேலரனை வரும் காணவும், நமது தேவனுடைய செவிக் கேறவுந் தக்கதாக, உங்கள் தேவனாகிய யெசோவாவின், சகல கட்டளைகளையும் காத்துக் கொள்ளும் பொருட்டு முயலுங்கள்: அதினால் இந்த உத்தம தேசத்தை நீங்கள் சுதந்தரிக்கிறதுமன்றி, உங்களுக்குப்பின் வரும் உங்கள் சந்ததியாரும் நித்தமுஞ் சுதந்தரிக்கும்படி வைப்பீர்களென்று சொல்லுகிறேன்.

என் புத்திரனாகிய சலோமோனே, யெசோவா சகல இருதயங்கனையுஞ் கோதித்து, சிந்தைகளைல்லாவற்றின் தோற்றங்கனையும் அறிந்திருக்கிறார்; ஆகையால் நீ உன் பிதாவின் தேவனையறிந்து, உன் சம்பூரண இருதயத்தோடும், மனவிரும்பத்தோடும், அவருக்குத்தொண்டிசெய்: நீ அவரைத் தேவனாகிய அவரைக்காண்பாய்; நீ அவரை விட்டு நீங்குவாயாகில் அவர் சதாகாலமும் உன்னைக்கைவிடவார்.—சாவதானமாயிருப்பரிசுத்த ஸ்தானத்துக்காக ஒரு ஆலயம் கட்டும்படியெசோவா உன்னைத்தெரிந்துகொண்டார்; திடீன்கொண்டு அதைச் செய்யென்றான்.

பின்பு தாவீது தன் புத்திரனாகிய சலோமோனுக்கு மண்டபமும், அதின் எல்லா அறைகளும், பண்டசாலைகளும், மேலறைகளும், உள்ளறைகளும், கிருபாசய ஸ்தானமுமாகிய இவைகளின் சாயலைக்கொடுத்தான்.—யெசோவாவின் ஆலயத்தின் பிராகாரங்களும், சுற்றியிருக்கிற எல்லா அறைகளும், தேவனுடைய ஆலயத்தின் பண்டசாலைகளும், சிவீயதிக்கப்பட்ட

வஸ்துக்களின் பண்டசாலைகளும்,—ஆசாரியர்லேவியர் இவர்களுடையவகுப்புக்களும், யெசோவாவின் ஆலயத்திலுள்ள ஆராதனையின் சகலகிரியையும், யெசோவாவின் ஆலயத்தில் ஆராதனை செய்கிறதற்குச் சகலபாத்திரங்களாகிய இவைகளைல்லாவற்றையும் குறித்து, ஆவியினால் தனக்குக்கிடைத்த சாயலைக்கொடுத்தான்.—சகலவித ஆராதனையையுஞ்செய்கிறதற்கு, எல்லாப்பொற்பாத்திரங்களுக்காகப் பொன்னும், சகலவித ஆராதனையையும் செய்கிறதற்கான, எல்லாவெள்ளிப் பாத்திரங்களுக்காக வெள்ளியும் நிறுத்

துக்கொடுத்தான்.—பொன் விளக்குத்தண்டுகளுக்குக் காகவும், அவைகளின் பொன் அலகுகளுக்காகவும், ஒவ்வொருவிளக்குக்கும், அதினதின் அலகுகளுக்கும், வேண்டிய பொன்னையும், வெள்ளிவிளக்குத்தண்டுகளுக்காகவும், அவைகளின் அலகுகளுக்காகவும், ஒவ்வொரு விளக்குத்தண்டுகளுக்கும், அதினதின் அலகுகளுக்கும், வெள்ளியையும், அந்தந்தவிளக்குத்தண்டிக்கேற்கிறதுத்துக்கொடுத்தான்.—சமூகத்தப்பத்தின் பீடங்களாகிய யசய ஒவ்வொரு பீடத்துக்காகப் பொன்னையும், வெள்ளிப்பீடங்களுக்காகவெள்ளியையும், நிறுத்துக்கொடுத்தான்.—முட்கருவிகளுக்காகவும், கிண்யணங்களுக்காகவும், கலங்களுக்காகவும் பசும்பொன்னையும், பொற்பாத்திரங்களாகிய ஒவ்வொருபாத்திரத்துக்காகப் பொன்னையும், ஒவ்வொரு வெள்ளிப்பாத்திரத்துக்காக வெள்ளியையும்,—தூபவேதிகைக்காகப் பசும்பொன்னையும், தங்க யானுடைய சிறகுகளைவிரித்து, யெசோவாவுடைய உடன்படிக்கையின் பெட்டியையுமும், கெருபிகளின் இரத்தத்துக்காகப்பொன்னையும், நிறுத்துக்கொடுத்தான்.—யெசோவா என்மேல் யகைவைத்து, இந்தச்சகலகிரியைகளின் சாயலையும் எழுத்தினால் எனக்குரைத்தினொரென்றுதானிதுசொன்னான்.—பின்பு தாவீது, தன்புத்திரனாகிய சலோமோனைநோக்கி, திடீமாகித் தைரியங்கொண்டு இதைச் செய்: பயப்படவும் வேண்டாம், கலங்கவும் வேண்டாம்; தேவனாகிய யெசோவா என் தேவன்; அவர் உன்னோடிருப்பார்; நீ யெசோவாவின் ஆலயத்தின் ஆராதனைக்கேற்ற எல்லாக்கிரியையையும் செய்துமுடிக்கும்வரைக்கும் அவர் உன்னைத் தாங்காதொழியவுமாட்டார், கைவிடவுமாட்டார்.—தேவனுடைய ஆலயத்தின் எல்லாக்கிரியையையும் செய்கிறதற்கு ஆசாரியர்களும், வேலியருமாகிய இவர்கள் வகுப்புக்கள் உன்னோடிருக்கும்: சகலவித சிற்பவேலைக்காகவும், எந்தவிதக் கிரியைக்காகவும், வேண்டிய பூரணமனதையுடைய சாமர்த்தியவான்கள் உன்னோடிருக்கிறார்கள்: பிரபுகளும் சகலசனங்களும் முழுமையும் உன் கட்டளைக்கமைந்திருப்பார்களென்றான்.

உக. அதிகாரம்.

க. தாவீது சேகரித்த திரவியங்களைத்தொகுத்தல்: க. அதிபதிகள் காணிக்கைகளைத்தரல்: டி. தாவீது துதித்துப்பிரார்த்தித்தல்: உஃ. சனங்கள் பலியெய்து சலோமோனை இராசாவாக ஏற்படுத்தல்: உக. தாவீதின் இராச்சியத்தின் காலத்தையும் அவன் மரணத்தையும் காட்டல். மேலும் தாவீது இராசா சகல சபையாரையும் கநோக்கி, தேவன் என்புத்திரனாகிய சலோமோனைமாத்திரத்தெரிந்துகொண்டார், அவன்வாலிப

(க) உசாமு.எ.யெ.யெ. உ.நானா.க.க. (எ) அதி.உ.உ.யெ. (க) எரே.க.உ.க. யோவா.யெ.க. உ.இரா.உ.யெ. சங். க.உ. க.சாமு.யெ.எ. க.இரா.அ.க.க. அதி.உ.க.யெ. சங்.எ.க. சங்.க.க.உ. நீதி.யெ.க. எரே.யெ.உ. எரே.உ.யெ. உ.உ. வெளி.உ.உ.க. உ.நானா.யெ.உ. (ய) வச.க. (ய) யாத்.உ.யெ. (ய) அதி.உ.க.உ.யெ. (ய) யாத்.உ.யெ.யெ.—உ.உ. க.இரா.க.உ.க. (ய) யாத்.உ.யெ. வச.யெ.யெ. (உ) உபா.க.எ.அ. யோச.க.க.எ.க. அதி.உ.உ.யெ. (உ) யோச.க.க. அதி.உ.ச. அதி.க.க.உ.உ. (உ.க.அதி.க.) க.இரா.க.எ. நீதி.ச.க.

ஊம் இளைஞனுமாயிருக்கிறான், கிரியையோபெ ரீது; அரமணை தேவனாகிய யெ கோவாவுக்கே யன்றி மனிதனுக்கல்ல. — ஆதலால் நான் என் தே வனாகிய யெ கோவாவின் ஆலயத்தினியித் தம், என்னால் இயன்ற மாத்திரம் பொன் வேலைக் குப் பொண்ணையும், வெள்ளி வேலைக்கு வெள் ளியையும், பித்தளை வேலைக்குப் பித்தளையையும், இரும்பு வேலைக்கு இரும்பையும், மர வேலைக்கு மரத்தையும், கோமேதகக்கற்களையும், பதிக்கப்படும் ரத்தினங்களையும், பலவருணமான பிரகாசமுள்ள இரத்தினங்களையும், விலையேறப்பெற்ற சகலவித இரத்தினங்களையும், வெண் கற்களையும், மிருதியாய் ஆயத்தப்படுத்தியிருக்கிறேன். — மேலும் அந்தப் பரிசுத்த ஆலயத்தினியித்தம்நான் ஆயத்தப்படுத்திய தெல்லாவற்றையுமன்றி, நான் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் பிரியம் வைத்திருப்பதினால், பொன் வெள்ளியாகிய என் பொருளினின்றும், — ஆலயத்தினுட்கவரை மூடுவதற்கு ஒப்பீர்ப்பொன்னில் மூவாயிரங்கிக்கேர் பொண்ணையும், ஏழாயிரங் கிக்கேர் புடமிட்ட வெள்ளியையும், — பொன்வேலைக்குப் பொண்ணையும், வெள்ளி வேலைக்கும், சிற்பர்களெசய்யும் சகலவிதவேலைக்கும், வெள்ளியையும், என் தேவனுடைய ஆலயத்துக்கே கொடுத்தேன். இன்றைத்தினம் தன்கையை நிரப்பி யெ கோவாவிடத்தில வர மனதாயிருக்கிறவன் யாவனென்றான்.

க பின்பு பிதாவயிசுத்தின் அபிபதிகளும், இலரவேல் கோத்திரங்களின் பிரபுகளும், ஆயிரவருக்கதிபதிகளும், தூறுபேருக்கதிபதிகளும், இராசகாரியத்தலைவரும், மனதாரக் காணிக்கை கொண்டவன்து, — தேவனுடைய ஆலயத்தின்கிரியைக்காக ஐயாயிரங்கிக்கேரும், பதினாயிரம் அதர்கோன் நிறைகொண்ட பொன்னும், பதினாயிரங் கிக்கேர் வெள்ளியும், பதினெண்ணாயிரங் கிக்கேர் பித்தளையும், தூறாயிரங் கிக்கேர் இரும்புக் கொடுத்தார்கள். — இரத்தினங்களைவைத்த யாவரும் கொர்ஷேனாரியனாகிய யிகேயலின்கையினால் யெ கோவாவின் ஆலயத்திற் பொக்கிஷசாலைக்குக் கொடுத்தார்கள். — அவர்கள் பூரணமான இருதயத்தோடே யெ கோவாவுக்குத் தங்கள் மனப்பூருவமாய்க்காணிக்கைகொடுத்தார்கள்: அவர்கள் இஷ்டமாகக் கொடுத்ததினால், சனங்கன் சந்தோஷப்பட்டார்கள்: தாவீது இராசாவும் மகா ஆனந்தத்துடன் சந்தோஷப்பட்டான்.

ஐ பின்பு தாவீது எல்லாச்சபையாருக்கு முன்பாகவும் யெ கோவாவைத் துதித்தான்: தாவீது, எங்கள் பிதாவான இலரவேலின் தேவனாகிய யெ கோவாவே, நீர் சதாகாலங்களிலும் ஸ்லக தோத்திரிக்கப் படுவீராக. — யெ கோவாவே, மகத்துவமும், வல்லமையும், மகிமையும், செய

மும், மேன்மையும் உமக்கே உரியவைகள்: வானத்திலும் பூமியிலுமுள்ள யாவும் உம்முடையவைகள்; இராச்சியம் உம்முடையது; யெ கோவாவே, நீர்மேலானவராய் எல்லாவற்றிற்குந்தலைவராயுயர்ந்திருக்கிறீர். — ஐசுவரியமும் கனமும் ஐ உம்மாலே வருகின்றன, நீர் எல்லாவற்றையும் ஆண்டெருகிறீர்; பராக்கிரமமும் வல்லமையும் உமதுகையிலிருக்கின்றன; மகிமைப் படுத்தவும், எவர்களுக்கும் வல்லமை அருளவுத்தக்க அதிகாரம் உமதுகையிலிருக்கின்றது. — ஆதலால் எங்கள் தேவனே, நாங்கள் உம்மைத்துதிக்கிறோம், உமது மகிமையுள்ள நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுகிறோம். — இவ்விதமாய் மனப்பூருவமாகக் கொடுக்கிறதற்கு ஐ வல்லமைபெறநான் எம்மாத்திரம், என் சனங்கள் எம்மாத்திரம்; எல்லாப்பொருள்களும் உம்மாலே வருகின்றன, உமதுகையிலுள்ளதையே நாங்கள் உமக்குத் தந்தோம். — நாங்கள் எங்கள் எல்லாப் பிடுபிதாக்களையும் போல, உமக்கு முன்பாகப் பரதேசிகளும், புறவாசிகளுமாயிருக்கிறோம்: பூமியில் எங்கள் ஆயுள் நாட்கள் நிறுங்குஞ்சமம்; நிலத்திருக்க நம்பிக்கையில்லை. — எங்களுடைய தேவனாகிய யெ கோவாவே, உமது பரிசுத்த நாமத்தினியித்தம் ஆலயங்கட்டுவதற்கு நாங்கள் ஆயத்தப்படுத்திய இந்தப்பொருளெல்லாம் உமதுகையினின்றும் வந்தது, எல்லாம் உம்முடையது. — என் தேவனே, நீர் இருதயத்தைப் பரிசோதிக்கி விளீர், சற்குணத்தில் பிரியமாயிருக்கிறீர், இது என் குத்தெரியும்; நானே என் இருதயத்தின்கேர்மைப்படி மனப்பூருவமாய் இந்த எல்லாப்பொருள்களையும்கொடுத்தேன், இங்கேயிருக்கிற உம்முடைய சனங்கன் மனப்பூருவமாக ஆனந்தத்துடன் உமக்குக் கொடுக்கிறதைக்கண்டேன். — ஆபிரகாம், ஐ ஈசாக்கு, இலரவேலென்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய யெ கோவாவே, நீர் உமது சனங்களுடைய இருதயநிர்த்தையின் தோற்றத்தில், சதாகாலமும் இதைக்காத்து, அவர்களுடைய இருதயத்தை உம்மிலெவதிரப்படுத்தியருளும். — உம்முடையகட்டளைகளையும், சாட்சிப் பிக பிரமாணங்களையும், விதிக்கையுங் காத்துக்கொள்ளவும், இந்த எல்லாக் கிரியைகளையுஞ் செய்யவும், நான் ஆயத்தம் பண்ணிய பொருள்களை எடுத்து அரமணைகட்டவும், என் புத்திரனாகிய சலோமோனுக்கு நேர்மையான இருதயத்தைக் கொடுத்தருளுமென்றான்.

பின்பு தாவீது, சபையார் யாவரையும் நோக்கி, உஐ உங்கள் தேவனாகிய யெ கோவாவைத்துதியுக்கொன்றெசால்ல, சபையாரனைவரும், தங்கள் பிதாக்களின் தேவனாகிய யெ கோவாவைத்துதித்து, தலைகுனிந்து யெ கோவாவையும், இராசாவையும் வணங்கினார்கள். — அன் உசுறைக்கு முறுநாளில் யெ கோவாவுக்குப் பவி

(உ) ஏசா. இச. ஐக. ஐஉ. வெளி. உக. ஐஅ. (ச) க. இரா. க. உஅ. (க) அதி. உ. எ. க. உ. (அ) அதி. உ. ச. உ. க. (க) உ. கொரி. க. எ. (ஐக) மத். க. ஐக. க. தீமோ. க. ஐஎ. வெளி. இ. ஐக. (ஐஉ) ரோ. ஐக. க. (ஐடு) சங். க. ஐஉ. எபி. ஐக. ஐக. க. பே துரு. உ. ஐக. யோபு. ஐச. உ. சங். க. ஐக. சங். ஐஉ. ஐக. சங். ஐச. ச. (ஐஎ) க. சாமு. ஐக. எ. நீதி. ஐக. உ. ஐ. (ஐஅ) சங். ஐ. ஐஎ. (ஐக) சங். எ. உ. க. வ. ச. உ. அதி. உ. உ. ஐச.

யிட்டார்கள். ஆயிரங்களைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், சமஸ்த இஸரவேலருக்காகவும் மிருந்த பவிகளையும், பாணபவிகளோடு, தகணபவிகளாக உஉ இட்டார்கள்.—அன்றைத்தினம் யெகோவாவின் சந்நிதியில் மகாசந்தோஷத்துடன் போசணபானம்பண்ணினார்கள். அவர்கள், இரண்டாம் முறையும் தாவீதின் புத்திரனாகிய சலோமோனை இராசாவாக ஏற்படுத்தி, அவனை யெகோவாவுக்காதினமாய்ப் பிரதான அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும், அபிஷேகம்பண்ணினார்கள்.—அதினால் சலோமோன் தன்பிதாவாகிய தாவீதுக்குப்பின்பு இராசாவாகி, யெகோவாவின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, வாழ்வடைந்தான்; சமஸ்த இஸரவேலரும் அவனுக்கமைந்தார் உசுகள்.—சுகலபிரபுகளும், பராக்கிரம சாலிகளும், தாவீது இராசாவின் புத்திரர்யாவரும், சலோமோனின் இராசாவின் வசமானார்கள்.—யெகோவா சமஸ்த இஸரவேலருக்கு முன்பாகவும் சலோ

மோனைமிகவும் உன்னதப்படுத்தி, முன்பு இஸரவேலரினுள்ள எந்த இராசாவுக்குங்கிடையாத இராசமகத்துவத்தை அவனுக்கருளினார்.

இப்படி ஈஷாயின் புத்திரனாகிய தாவீது சக உசுகல இஸரவேலரையும் அரசாண்டான்.—அவன் உசுக இஸரவேலரை அரசாண்டகாலம் நாற்பது வருஷம்; எப்ரோனில் எழு வருஷமும், யெருஷலேமிலே முப்பத்து மூன்று வருஷமும் அரசாண்டான்.—அவன் தீர்க்காயுள்பெற்று, ஐசுவரியங் உசுகளையும், மேன்மையையும் உடையவனாயிருந்து விருத்தானாகி மரித்தான்: அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய சலோமோன் அரசாண்டான்.—தாவீது இராசாவின் ஆகியந்தமான கிரியைக உசுகளும், அரசாண்டவிபரமும், பராக்கிரமமும், அவனுக்கும், இஸரவேலருக்கும், புறத்தேசத்துச் சமஸ்த இராச்சியங்களுக்கும், நடந்த காலசங்கதிகளும்,—தரிசியாகிய சாமுவேலின் புத்தகத்திலும், நாதானின் புத்தகத்திலும், தரிசியாகிய காத்தின் புத்தகத்திலும் எழுதியிருக்கின்றன.

(உஉ) க.இரா.க.கடு.கூ. (உச) பிர.அ.உ. ஆதி.உச.ச. உ.நாளா.கயி.அ. எசேசு.யெ.யி.அ. (உடு) க.இரா.க.யி.க. உ.நாளா.க.யி.உ. பிர.உ.க. (உஎ) உ.சாமு.டு.ச. க.இரா.உ.யி.க. உ.சாமு.டு.டு. (உஅ) ஆதி.உடு.அ. அதி.உக.ச. (உக) தாளி.உ.உ.க.

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம்.

க. அதிகாரம்.

க. சலோமோன் கிபியோனிலே பவியிடல்: ஏ. புத்தி ஞானமென்னும் வரங்களை வேண்டல்: டி. இரதங்களை யுங் குதிரைகளை யுஞ்சேர்த்தல்.

தாவீதின் புத்திரானுகிய சலோமோன் தனது அரசாட்சியில் திடல்கொண்டான், அவன் தேவனாகிய யெகோவா அவனோடு நுந்து, அவனை மிகவும் மகிமைப்படுத்தினார்.—சலோமோன் இலரவேல் அனைவரும், ஆயிரவருக்ககிபிதிகளும், தூறுபெருக்ககிபிதிகளும், நியாயாதிபதிகளும், சகல இலரவேலிலுமுள்ள அதிகாரிகளும், பிதாவமிசத்தின் பிரதானிகளுமாகிய இவர்களிடத்திலேபேசினான்.—யெகோவாவின் தாசனாகிய மோசேவனத்திலேசெய்த தேவனுடைய சபையின் ஆவாசம் கிபியோனிலுள்ள உயர்ந்த ஸ்தானத்திலிருந்தபடியால், சலோமோனும் அவனோடு கூடிய சபையார் யாவரும், அங்கே போனார்கள்.—தாவீதே தேவனுடைய பெட்டிக்கு யெருஷலேமில் ஒருகூடாரம் ஸ்தாபித்திருந்தான்: ஆதலால் தாவீதே கீரியாத் எயாரீயிலிருந்து, தான் ஆயத்தப்படுத்திய ஸ்தானத்துக்கு அதைக்கொண்டுவந்தான்.—அன்றியும் ஊரின் பெளத்திரனும், தீனை வேதிகையும் யெகோவாவின் ஆவாசத்துக்குமுன்பாக இருந்தது: சலோமோனுஞ்சபையாரும் அதனிடத்திலே உசாவினார்கள்.—சலோமோன்சபையினுலாசத்திலே யெகோவாவின் சந்நிதியிலிருந்த பித்தனைவேதிகையிடத்திற்போய், அதின்மேல் ஆயிரந்தகனபலிகளையிட்டான்.

அன்றிராத்திரி தேவன் சலோமோனுக்குத் தரிசனமாகி, நான் உனக்குத் தரவேண்டிய வரமென்ன, கேள் என்றார்.—அதற்குச் சலோமோன் தேவனைநோக்கி, நீர் என் பிதாவாகிய தாவீதுக்கு மகாதயையைக்காட்டி, அவனுக்குப்பின் அரசாளும்படி என்னை ஏற்படுத்தினீர்.—தேவனாகிய யெகோவாவே, என் பிதாவாகிய தாவீதுக்கு நீர் செய்த வாக்குத்தத்தத்தை நிலைப்படுத்தியருளும். பூமியின் தூளியைப்போலுந்திரளான சனங்களுக்கு என்னை இராசாவாக ஏற்படுத்தினீர்.—இந்தச்சனங்களுக்கு முன்பாக நான் போக்குவரவுசெய்யும்படி எனக்குப்புத்தியையும், ஞானத்தையுந்தானும்: உம்முடைய இந்தப்பெரிய சனங்களை விசாரிக்கக்கூடியவன் யாவனென்றருள்க. —தேவன் சலோமோனைநோக்கி, நீ இதை

உன்சீந்தையில்வைத்து, ஐசுவரியத்தையாகிலும், பொருளையாகிலும், கனத்தையாகிலும், உன் சத்தருக்களின் பிரண்ணையாகிலும், தீர்க்கஆயுளையாகிலும் வேண்டாமல், நீ என்னால் அரசாளப்பெற்ற என் சனங்களை விசாரிக்கும்படி, உனக்காக ஞானத்தையும் புத்தியையும் கேட்டபடியினால்,—ஞானமும் புத்தியும் உனக்கு அருளப்பட்டிடன; உனக்கு முன்னும் பின்னுமுள்ள இராசாக்கள் ஒருவருக்குக்கிடையாத ஐசுவரியத்தையும், பொருளையும், கனத்தையும் உனக்குத்தருகிறேனென்றார்.

பின்பு சலோமோன் கிபியோனின் உயர்ந்த மிக ஸ்தானத்திலுள்ளசபையினுலாசத்தினின்றும்யெருஷலேமுக்குவந்து, இலரவேலரை அரசாண்டான்.—சலோமோன் இரதங்களை யுங் குதிரை டி. வீரர்களை யுஞ்சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்களும், பன்னீராயிரக்குதிரை வீரர்களுமுண்டு, அவர்களை இராசா இரதங்களின் பட்டணங்களிலுந் தன்னோடே யெருஷலேமில் வைத்திருந்தான்.—யெருஷலேமில் இராசா, டி. பொன் வெள்ளிகள் கற்களைப்போலவும், ஏரல் மரங்கள் தாழ்ந்த பூமியிலுள்ள காட்டத்திரமங்களைப்போலவுமிகுக்கப் பண்ணினான்.—சலோமோன், எகிப்திலிருந்து குதிரைகளையும் சனல்தூலையும் வருவித்தான்: இராசாவின் வர்த்தகர் சனல்தூலை விலைக்குவாங்கிவந்தார்கள்.—எகிப்திலிருந்து, இரதமொன்று அறுநூறுவெள்ளிக்காசுக்கும், குதிரைஒன்று நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் வாங்கிக்கொண்டுவந்தார்கள்: அந்தப் பிரகாரம் அவர்கள்வழியாய், எத்திய ராசாக்கள் அனைவருக்கும், ஜூரியராசாக்களுக்கும், கொண்டு வரப்பட்டன.

உ. அதிகாரம்.

க. ஆலயத்தைக்கட்டும் தொழிற்காரரைத்தொகுத்தல்: ஈ. சிற்பருத்தாக சாராமிடத்தில் ஆனனுப்பல்: டி. சாரம் அவனிடத்தில் நல்ல உத்தரங்கொடுத்தல்.

சலோமோன் யெகோவாவின் நாமத்துக்கு ஒருஆலயத்தையும், தனது அரசாளுகைக்கு ஒரு அரமனையையும் கட்டும்படி தீர்மானம் பண்ணினான்.—சமசமக்கஎழுபதினாயிரம்பேரையும், உமலையிலே கல்முதலியவைகளை வெட்டஎண்பதினாயிரம்பேரையும், அவர்களுக்குத்தலைவர்களாக மூவாயிரத்தநூறுபேரையும் ஏற்படுத்தினான்.

(க. அதி. க.) க.இரா.உ.ச.க. க.நானா.உ.க.உ.டு. (உ) க.நானா.உ.எ.க. (ஈ) க.இரா.ஈ.ச. (ச) உ.சா.மு.ச.உ.யெ. (டு) யாத்.உ.எ.க.உ. யாத்.ஈ.க.எ. (ஈ) க.இரா.ஈ.ச. (எ) க.இரா.ஈ.டு.க. (அ) க.நானா.உ.அ.டு. (க) க.இரா.ஈ.எ.அ. (ய) க.இரா.ஈ.க. எண்.உ.எ.யெ. (யக) க.இரா.ஈ.யக.யெ.யக. (யஉ) க.நானா.உ.க.உ.டு. பிர.உ.க. (யச) க.இரா.ச.உ.க. (யடு) க.இரா.யெ.உ. யோபு.உ.உ.உ.ச. (யக) க.இரா.யெ.அ.உ.க.—(உ. அதி.க.) க.இரா.டு.டு. (உ) க.இரா.டு.யெ.

சலோமோன் திறுவின் இராசாவாகிய ஈராமியிடத்தில், என்பிதாவாகிய தாவீது வாசம்பண்ண ஒருவிடெக்டெம்படி நீர் அவருக்கு ஏரஸ்மரங்கள் அனுப்பிவந்ததுபோல, எவர்க்கும் செய்வீரா க.—நான், என் தேவனாகிய யெகோவா வின்சந்நிதியில் சுகந்ததிரவியதூபங்காட்டுவதற்கும், நித்தியசமுக்கத்தப்பம்வைப்பதற்கும், இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட நித்தியநியமப்படி, காலைமால்களிலும், ஒய்வுநாட்களிலும், அமாவாசிகளிலும், எங்கள் தேவனாகிய யெகோவாவின் உற்சவங்களிலும், தகனபலிகளையிடவதற்கும், அவருக்கென்று பிரதிஷ்டைசெய்யும் பொருட்டு, அவர்நாமத்தினால் ஒரு ஆலயங்கட்டிடுகிறேன்.—எங்களுடைய தேவன் சகலதேவர்களிலும்பெரியவர், ஆதலால் நான்கட்டும் ஆலயமும்பெரியது.—வானமும், வானங்களுக்குமேலுள்ள வானமும் அவரைக் கொள்ளமாட்டாதிருக்க, அவருக்கு ஒரு ஆலயங்கட்டவல்லவன்யாவன்; அவர்சந்நிதியில் தூபங்காட்டுவதற்கேயன்றி, அவருக்கு ஆலயங்கட்ட நான்எம்மாத்திரம்.—இப்பொழுது யூதாவிலும், யெரூஷலேமிலும், என்சமீபத்தில் என்பிதாவாகிய தாவீது ஏற்படுத்திய புத்திமான்களோடும், பொன், வெள்ளி, பித்தளை, இரும்பு, தாமிரம்சிவப்புநீலமான வருணத்தையுடைய பொருள்களென்னுமிவைகளில்வேலைசெய்கிறதற்கும், கொத்துவேலைசெய்கிறதற்கும் நிபுணனாகிய ஒருவனை என்னிடத்தில் அனுப்புவினாரா.—லிபானேனிலே மரம்வெட்ட உமது பணிவிடைக்காரர் அதிக நிபுணரென்றறிவேன், ஆதலால் லிபானேனினின்றுவரஸ்மரங்களையும், தேவதானங்களையும், அல்முக்மரங்களையும் அனுப்பும்.—நான் கட்டப்போகிற ஆலயம்பெரியதும் ஆச்சரியமுள்ளதாமாயிருக்கும், ஆதலால் மிகுதியானமரம் ஆயத்தப்படுத்துவதற்கு என் பணிவிடைக்காரர் உமது பணிவிடைக்காரரோடேயிருப்பார்கள்.—மரம்வெட்டுகிற உமது பணிவிடைக்காரருக்கு இருபதிலுயிரம் கோர் கோதுமையையும், இருபதிலுயிரம் கோர் வாற்கோதுமையையும், இருபதிலுயிரம் பாத்திராட்சரசத்தையும் இருபதிலுயிரம் பாத்திரன்ணெய்யையும் கொடுப்பேன்என்று, சொல்லியனுப்பினேன்.

மிக அதற்குத்திறுவின் இராசாவாகிய ஈராம், யெகோவா தமதுசனங்களைநேசித்தபடியினால், அவர் உம்மை அவர்களுக்கு இராசாவாக ஏற்படுத்தினார்.—மேலும் ஈராம், யெகோவாவுக்கு ஒரு ஆலயத்தையும், தமது இராச்சியத்தினிமித்தம் ஒரு அரமணையையும் கட்டும்படி, புத்தியும்விவேகமும்பொருந்திய ஒரு ஞானமுள்ள புத்திரனைத்தாவீது இராசாவுக்கருளினவரும், வானத்தையும் பூமியையுஞ்சிருஷ்டித்தவரும், இஸ்ரவே

வின் தேவனுமாகிய யெகோவா துதிக்கப்படுவாராக.—இப்பொழுது நான் விவேகமுள்ள ஊராமென்னும் ஒரு மனுஷனை அனுப்புகிறேன்.—அவன்தானின்வயிச்சத்திலுள்ள ஒரு ஸ்யெசுதியின்புத்திரன், அவன்பிதாதிருதேசத்தான், அவன் உமது புத்திமான்களோடும், என்ஆண்டவனும் உமது பிதாவாகிய தாவீதின் புத்திமான்களோடும், பொன், வெள்ளி, பித்தளை, இரும்பு, கல், மரம், தாமிரமும், நீலமும், சிவப்புமாகிய மெல்லியதூள்என்னுமிவைகளில் வேலைசெய்கிறதற்கும், யாதொரு கொத்துவேலைசெய்கிறதற்கும், தனக்குக்கற்பித்த எவ்விதவேலை செய்கிறதற்கும், அவன் நிறுபுணன்.—என் ஆண்டவனுக்கு யிடுறித்தகோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெய்யையும், திராட்சரசத்தையும் தமதுபணிவிடைக்காரருக்கு அனுப்புவாராக.—லிபானேனிலே நான்கள் உமக்குவேண்டியமரங்களை வெட்டி, அவைகளைக்கடல்வழியாய்த் தெப்பங்களாக யொப்பாவுக்குக்கொண்டுவருவோம்; நீர் அவைகளை யெரூஷலேமுக்குக்கொண்டுபோகலாமென்று உத்தரமெழுதிச் சலோமோனுக்கு அனுப்பினேன்.

சலோமோன் என்பிதாவாகிய தாவீது தொகையிட்டபின்பு இஸ்ரவேலரின் தேசத்திலுள்ளபரதேசிகள் அனைவரையும் தானுத் தொகையிட்டான்; ஆக அவர்கள் ஒரு இலட்சத்து ஐம்பத்து மூவாயிரத்தறுநூறுபேர்.—அவர்களில் எழுபதிலுயிரம்பேரைச் சமைசுமக்கிறவர்களாகவும், எண்பதிலுயிரம் பேரை மலையில்கல்முதலியவைகளை வெட்டுகிறவர்களாகவும், மூவாயிரத்தறுநூறுபேரைச்சனங்களுக்குவேலைகற்பிக்கும் விசாரிப்புக்காரராகவும் ஏற்படுத்தினேன்.

க. அதிகாரம்.

க. ஆலயத்தைக்கட்டும்படி சந்தானத்தையும் காலத்தையும்நிறுபித்தல்: க. ஆலயத்தின் பூஷணங்களைத்தேறிவித்தல்: மக.கெருபிகள்: மச.திரைச்சீலையும் துண்களும்.

சலோமோன், யெரூஷலேமிலே தன்பிதாவாகிய தாவீதுக்குக்குறித்துக்காட்டப்பட்டமோரியமலையிலே, தாவீதுஎழுதியாகிய அறவ்ளுவின் போர்க்களத்தில் ஆயத்தப்படுத்திய ஸ்தானத்திலே, யெகோவாவின் ஆலயத்தைக்கட்டத்தொடங்கினான்.—அவன் தான் அரசாண்ட நாலாம்வருஷம் இரண்டாமாதம் இரண்டாந்நினத்தில் கட்டத்தொடங்கினான்.

தேவனுடைய ஆலயத்தைக்கட்டும்படி சலோமோன் போதிக்கப்பட்ட பிரகாரம், முன்பிரமாணத்திற்கேற்க, நீளம் அறுபதுமுழம், அகலம் இருபதுமுழம்.—ஆலயத்துக்குமுன்னுள்ள மண்டபத்தின் நீளம், ஆலயத்தின் அகலம்போல இரு

(க) க.இரா.க.க. (ச) யாத்.க.வ.எ. யாத்.உரு.க.ய. (டு) சங்.காரு.டு. (சு) க.இரா.அ.உ.எ. ஏசா.கசு.க. (அ) க.இரா.க.க. க.இரா.ய.ய.க. (வ) க.இரா.ரு.ய.க. (யக) க.இரா.ய.க. (யஉ) க.இரா.டு.எ. ஆதி.க. ஆதி.உ. சங்.கசு.சு. அப்.ச.உ.ச. (யச) க.இரா.எ.ய.க.ய.ச. (யடு) வச.ய. (யசு) க.இரா.டு.அ.க. யோச.ய.க.சசு. அப்.க.கசு. (யஎ) க.இரா.டு.ய.க. அதி.அ.எ.அ. க.நாளா.உ.உ.உ.—(க. அதி. க.) க.இரா.சு. ஆதி.உ.உ.உ.ய.ச. க.நாளா.உ.க.ய.அ. உ.சாமு.உ.ச.ய.அ. (க) க.இரா.சு.உ. (ச) க.இரா.சு.க.

புதுமுழம்; அதின் உயரம், தூற்றிருபது; அதனுட் புறத்தைப் பசும்பொற்றகட்டால் மூடினான்.—பிரதான வீட்டைத் தேவதானுவினால்கெய்து, பசும் பொற்றகட்டால் மூடி, அதின்மேல், பேரிந்தாமரங்கனையும் சங்கிலிவேலையை யுஞ்சித்திரித்தான்.—
 அந்த ஆலயத்துக்கு அலங்காரமித்தம் இரத்தினங்களைப் பதித்தான்; பொன், பர்வாயீயின்பொன்.—
 அவன் ஆலயத்தையும், உத்திரங்கனையும், தூண்களையும், சுவர்களையும், கதவுகளையும் பொற்றகட்டால் மூடி, சுவர்களின்மேல் கெருபிகளைச் சித்திரித்தான்.—
 அவன் மிகவும் பரிசுத்த ஆலயத்தை யுஞ்செய்தான்; அதின் நீளம் ஆலயத்தின் அகலம் போல இருபது முழம், அகலமும் இருபது முழம்; அதை அறுதூறு கிழ்கோநிறை பசும்பொற்றகட்டால் மூடினான்.—
 ஆணியின்பொன் நிறை ஐம்பது வேட்கல்: மேல் அறைகளையும் பொற்றகட்டால் மூடினான்.—
 மிகவும் பரிசுத்த ஆலயத்தில், கொத்துவேலையாக இரண்டு கெருபிகளைச் செய்து அவைகளைப் பொற்றகட்டால் மூடினான்.
 கெருபிகளின் சிறகுகளின் நீளம் இருபது முழம்: வீட்டுச்சுவரைத் தொடத்தக்க ஒரு கெருபியின் ஒரு சிறகு ஐந்து முழம் மற்றக் கெருபியின் சிறகைத் தொடத்தக்க மற்றச் சிறகும் ஐந்து முழம்.—
 வீட்டுச்சுவரைத் தொடத்தக்க, மற்றக் கெருபியின், ஒரு சிறகு ஐந்து முழம், மற்றக் கெருபியின் சிறகைத் தொடத்தக்க மற்றச் சிறகும் ஐந்து முழம்.—
 இந்தக் கெருபிகளின் சிறகுகள் இருபது முழம் விரிந்திருந்தன: இவைகள் காலூன்றிக் கொண்டு நின்றன, இவைகளின் முகங்கள் உட்புறமாயிருந்தன.
 கீலம், தாமிரம், சிவப்பு என்னும் வருணங்களை யுடைய மெல்லிய தூவினால்கிரையையுண்டிபண்ணி, அதில் கெருபிகளை விசித்திரித்தான்.—
 ஆலயத்துக்கு முற்புறத்தில் முப்பத்தைந்து முழம் உயரமுள்ள இரண்ட்தூண்களைச் செய்தான், அந்தத் தூண்களின் மேலுள்ள கும்பங்கள் ஐவைந்து முழம்.—
 வாக்கிய ஸ்தானத்தில் இருந்தது போலச் சங்கிலிகளைப் பண்ணி, அந்தத் தூண்களின் தலைகளிலிட்டான்; தூறுமாதானம் பழங்களைச் செய்து அவைகளைச் சங்கிலிகளிலிட்டான்.—
 அந்தத் தூண்களிலொன்றை வலப்புறத்திலும், மற்றதை இடப்புறத்திலும் ஆலயத்திற்கு முன் நிறுத்தினான்; வலப்புறத்துத்தூண்கு யாகினென்றும், இடப்புறத்துத்தூண்குப் போவசென்றும் பெயரிட்டான்.

ச. அதிகாரம்.

க. பித்தளை வேதிகையைச் செய்தல்: உ. சமுத்திர பாத்திரத்தையும் அதின் பாத்தையுஞ்சுறித்தல்: சு. ஸ்நானபாத்திரம், செடிவினக்கு, பீடம் இவைகளை வருணித்தல்: க. பிராகாரங்களும் பித்தளைப்பாத்திரங்களும் ஐக. பொற்பாத்திரங்கள்.

அன்றியும் இருபது முழமீளமும், இருபது முழ அகலமும், பத்து முழ உயரமுமுள்ள ஒரு பித்தளை வேதிகையை யுண்டாக்கினான்.
 ஒரு விளிம்பு தொடங்கி மறு விளிம்பு வரைக்கும் பத்து முழக் கொண்ட கோளவடிவான ஒரு கடல் தொட்டியை வார்ப்பித்தான்; அதின் உயரம் ஐந்து முழம், அதின் சுற்றளவு முப்பது முழம்.—
 அந்தக்கடல் தொட்டியைச் சுற்றி, முழம் ஒன்றுக்குப் பத்துப் பத்தாக, அதின் கீழ்ப்புறத்தில் சுற்றி வர எடுத்துருபங்களிருந்தன. அதுவார்க்கப்பட்ட பொழுதே, இரண்டு நிறை எடுத்துகருமுடன் வார்க்கப்பட்டன.—
 அதுபன்னிரண்டு எடுத்துகளின்மேல் ஸ்தாபிக்கப்பட்டது; அவைகளில் மூன்றுவடக்கையும், மூன்று மேற்கையும், மூன்று தெற்கையும், மூன்று கிழக்கையும், நோக்கிக் கொண்டிருந்தன: அந்தக்கடல் தொட்டி அவைகளின்மேல் தங்கிற்று, அவைகளின் பிற்பக்கமெல்லாம் உட்புறமாயிருந்தது.—
 அதின் கணம் நாலு விரற்கடை, அதின் விளிம்பு பாணபாத்திர விளிம்புபோல, ஜேஷன் புஷ்ப விசித்திரங்களினால் சிங்காரிக்கப்பட்டது, அது மூவாயிரம் பாத்த்கொள்ளும்.
 கழுவுகிறதற்குப் பத்து ஸ்நானபாத்திரங்களை ஊண்டாக்கி, வலப்புறத்தில் ஐந்தும், இடப்புறத்திலைந்துமாக வைத்தான்; தகனபலியிடும் வஸ்துக்களை அவைகளிலே சுத்திசெய்வார்கள்; கடல்தொட்டி ஆசாரியர்கள் ஸ்நானம் பண்ணுவதற்காக இருந்தது.—
 சாதாரண ரூபத்தின்படி பொன்னினால் பத்து விளக்குத்தண்டுகள் செய்து, ஆலயத்திலே வலப்புறத்திலைந்தும், இடப்புறத்திலைந்துமாக வைத்தான்.—
 பத்துப் பீடங்களை யுஞ்செய்து, ஆலயத்திலே வலப்புறத்திலைந்தும், இடப்புறத்திலைந்துமாக வைத்தான். தூறு பொற்கலங்களை யுஞ்செய்தான்.
 மேலும் அவன் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்துக்குக் கதவுகளை யுஞ்செய்து, கதவுகளைப் பித்தளைத்தகட்டால் மூடினான்.—
 கடல்தொட்டியைக் கீழ்த்திசையிலே வலப்புறத்தில், தெற்குக்கு நேரே வைத்தான்.—
 ஊராம் கடாரங்கனையும், கரண்டிகளையும், கலங்களை யுஞ்செய்தான். பின்பு ஊராம், சலோமோன் இராசாவினிமித்தம், தேவனுடைய ஆலயத்துக்காக,—
 இரண்டு தூண்களும், அவ்விரண்டு தூண்களிலுமுள்ள குண்டுகளும், கும்பங்களும், தூண்களின் மேலுள்ள கும்பங்களின் குண்டுகளிரண்டையும் மூடும் வலைப்பின்னல்களிரண்டும்;—
 தூண்களின் மேலுள்ள கும்பங்களின் குண்டுகளிரண்டையும் மூடும் வலைப்பின்னல் ஒவ்வொன்றுக்கு இவ்விரண்டு நிறைமாதானம் பழங்களாக, வலைப்பின்னலிரண்டுக்கும், நானூறுமாதானம் பழங்களாகிய சகலவேலையை யுஞ்செய்தான்.

(க) க. இரா. ச. ஐ. எ. (ய) க. இரா. ச. உ. க. (யச) யாத். உ. ச. க. க. மத். உ. எ. ஓ. க. எ. பி. க. க. (யடு) க. இரா. எ. ய. ஓ.—உ. க. எ. ரே. ஓ. உ. உ. க. (யசு) க. இரா. எ. உ. ய. (யஎ) க. இரா. எ. உ. க.—(ச. அ. தி. க.) யாத். உ. எ. க. உ. (உ) க. இரா. எ. உ. க. (க) க. இரா. எ. உ. ச. (சு) க. இரா. எ. க. அ. (எ) க. இரா. எ. ச. க. யாத். உ. ஓ. க. க. ச. ய. (அ) க. இரா. எ. ச. அ. (க) க. இரா. ச. க. க. (ய) க. இரா. எ. க. க. (யசு) க. இரா. எ. ச. ய. (யஉ) க. இரா. எ. ச. க. (யக) க. இரா. எ. உ. ய.

யெசு து முடிந்தான்.—அவன் பீடங்களைச் செய்தது மன்றி, பீடங்களின் மேல் ஸ்தானபாத்திரங்களை யுஞ் செய்தான்.—கடல் தொட்டி ஒன்றையும், அதின் கீழ்ப்புறத்திலுள்ள எருதுகள் பன்னிரண்டுகடையும்,—கடாரங்களுக்கும், கரண்டிகளுக்கும், முட்கருவிகளுக்கும், அவைகளின் சகல கருவிகளுக்கும், ஊராம் அபியு யெகோவாவின் ஆலயத்துக் காட்சி சலோமோன் இராசாவினியித்தம், துலக் கமான் பித்தனையினாற் செய்தான்.—இராசாயோர் தானுக்கடுத்த சமூகியிலே, சுக்கோத்துக்கும் சிரோதாவுக்கு மிடையிலுள்ள களிமண் தரையில் யெசு இவைகளை வார்ப்பித்தான்.—சலோமோன் மிகுதியான பாத்திரங்களைச் செய்தான்: பித்தனை நிறை எண்ணுக்கடங்கா நிறுத்தான்.

வக சலோமோன் தேவனுடைய ஆலயத்துக்கு வேண்டிய சகல கருவிகளாகிய பொன்வேதிகை உயரையும், சமுக்கத்தப்பீடங்களையும்,—வீதிப்படி தேவவாக்கிய ஸ்தானத்துக்கு முன்னெரிவதற்குப் பசும்பொன் செடியினக்குகளையும், அவைகளின் அகல்களையும்,—அபரஞ்சியானபுஷ்பங்கடையும், விளக்குகளையும், குறடுகளையும்,—பசும்பொன் திரிவெட்டிகளையும், கிண்ணங்களையும், கரண்டிகளையும், கலசங்களையுஞ் செய்தான்: வீட்டின் பிரவேசஸ்தானமும், மிகவும் பரிசுத்த ஸ்தானத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், பொன்னினாற் செய்யப்பட்டன.

௫. அதிகாரம்.

க. நிவேதிக்கப்பட்டபொருள்: உ. வாக்கிய ஸ்தானத்தில் பெட்டியைக் கொண்டுவரல்: வக. யெகோவாவைத் துதித்த சமயத்தில் அவருடைய மகிமைப்பிரகாசத்தோன்றல்.

இவ்வீதமாய் யெகோவாவின் ஆலயத்துக்காகச் சலோமோன் செய்த கிரியைகளையாவும் நிறைவேற்றினபின்பு, சலோமோன், தன் பிதாவாகிய தாவீது நிவேதித்த சகல பொருளையும் கொண்டு வந்து, பொன் வெள்ளியையும் சகல பாத்திரங்களையும் தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களுக்குள் சேர்த்தான்.

உ அப்பொழுது யெகோவாவுடைய உடன்படிக்கையின் பெட்டியைச் சீயோன் என்னுந் தாவீதின் நகரத்தினின்றும் கொண்டுவரும்படி, சலோமோன் இலரவேலின் முதியோரையும், இலரவேல் சந்தையாரின் பிரதானவமிசியிதாக்களாகிய கோத்திரத்தலைவர் யாவரையும் யெருஷலேமிலே கூடிவரச் செய்தான்.—அதினால் ஏழாமாதத்தின் உற்சவ சமயத்தில், இலரவேல் சனங்கடெல்லாரும் இராசாவிடத்தில், கூடிவந்தார்கள்.—இலரவேலின் முதியோரெல்லாரும் வர, லேவியர்கள் பெட்டியை எடுத்தார்கள்.—ஆசாரியர்களும் லேவியரும் பெட்டியையும், சபையினுவாசத்தை

யும், ஆவாசத்திலுள்ள சகல பரிசுத்த பாத்திரங்களையும் சமந்துகொண்டுவந்தார்கள்.—சலோமோன் ராசாவும், பெட்டிக்கு முன்பாக அவனிடத்திற்குடைய இலரவேலின் சமஸ்தசபையாரும், மிகுதியுற்றிச் சொல்லுக்குத் தொகைக்கும் அடங்காத ஆமொடுகளைப் பலியிட்டார்கள்.—ஆசாரியர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கையின் பெட்டியை, அதின் ஸ்தானமாகிய ஆலயத்தினது தேவ வாக்கிய ஸ்தானத்தில், மிகவும் பரிசுத்த ஸ்தானத்துக்குக் கெருபிகளுடைய சிறகுகளின் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.—கெருபிகள் பெட்டியிருக்கிற ஸ்தானத்தின் மேல் தங்கக் கெருபிகளை விசித்துக் கொண்டிருந்தன; கெருபிகள் பெட்டியையும் அதின் தண்டுகளையும் மேலாய் மூடிக்கொண்டன.—தண்டுகளின்துளிகள் தேவ வாக்கிய ஸ்தானத்தின் முன்பாக, பெட்டிக்குப் புறம்பே காணப்படும்படியாக அவைகளை இழுத்துவிட்டார்கள்; அவைகள் வெளியே காணப்படவில்லை. இக்காண்வரைக்கும் அவைகள் அங்கேயிருக்கின்றன.—இலரவேல் சந்தையார் எடுத்து தேசத்தை விட்டுப் புறப்பட்டபின், யெகோவா அவர்களோடு உடன்படிக்கை செய்தபொழுது, ஒரேப்பிலே மோசேயிட்டபலகையிரண்டேயன்றிப் பெட்டியில் வேறொன்றுமில்லை.

அங்கேயிருந்த ஆசாரியர் யாவரும் பரிசுத்தப்படுதத்தப்பட்டார்கள்: வகுப்புக்களின்படி அவர்கள் தொண்டு செய்யவில்லை.—ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தானத்தை விட்டுப் புறப்பட்டபொழுது, பாடகராகிய ஆசாப், எமான், யெதுனான் என்னுமிவர்களும், இவர்கள் புத்திரரும், சகோதரருமாகிய லேவியர் யாவரும் மெல்லியவெள்ளை வஸ்திரத்தரித்துக்கைத்தாளுங்களையும், தம்பூருகளையும், சரமண்டலங்களையும் வைத்துக்கொண்டு வேதிகைக்குக் கீழ்க்கேளினார்கள்; அவர்களோடு எக்காளமுதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபது பேர் நின்றார்கள்.—எக்காளமுதுகிறவர்களும் பாடகர்களும் ஒரே சத்தத்துடன் யெகோவாவைத் துதித்துப் பாடினார்கள்; அவர்கள், எக்காளம் கைத்தாளமுதலிய வாத்தியங்களினாலே தொனி செய்து, யெகோவா தயாபார், அவர்தயை என்று முன்னதென்று சொல்லி அவரைத் துதித்தபொழுது, யெகோவாவின் ஆலயமாகிய அந்தவீட்டுமேகத்தினால் நிறைந்தது.—அதினால் ஆசாரியர்கள் மேகத்தினியித்தம் ஆராதனை செய்யநிற்கக்கூடாமற்போயிற்று: யெகோவாவின் மகிமைப்பிரகாசம் தேவனுடைய ஆலயத்தைப் பூரணப்படுத்திற்று.

௬. அதிகாரம்.

க. சலோமோன் சனங்களை ஆசீர்வதித்தல் யெகோவாவைத் துதித்தல்: வஉ ஆலயத்தைப் பிர

(யச) க. இரா. எ. உ. எ. ச. கூ. (வக) க. இரா. எ. ய. ச. டி. (யெ) ச. இரா. எ. ச. ச. (யெ) க. இரா. எ. ச. எ. (வக) க. இரா. எ. ச. ய. யாத்த. உ. டி. கூ. (உய) யாத்த. உ. எ. உ. ய. உ. க. (உக) யாத்த. உ. டி. கூ. — (இ. அதி. க.) க. இரா. எ. டி. க. (உ) க. இரா. அ. உ. சா. மு. க. வ. உ. (க) க. இரா. அ. உ. அதி. எ. அ. கூ. ய. (க) க. இரா. அ. அ. (ய) உ. பா. ய. உ. டி. (வஉ) க. நாளா. உ. டி. க. நாளா. ய. டி. உ. ச. (யச) யாத்த. ச. ய. கூ. — (ச. அதி.)

நிஷ்டை பண்ணினபொழுது சலோமோன்பிரார்த்தித்தல்.

அப்பொழுது சலோமோன், யெகோவா, காரிருளில்வாசும்பண்ணுவேனென்று சொல்லியிருக்கிறார்.—கீர்சதாசாலமும் வசிக்கும்ஸ்தானமாக வாசும்பண்ணும்படி ஒரு வீட்டை நான் கட்டினேனென்றான்.—பின்பு இஸரவேலின் சபையாரெல்லாரும் நிற்க, இராசா முகத்திரும்பி, இஸரவேலின் சபையாரெல்லாரையும் ஆசீர்வதித்தான்.—என் சனங்களை எகிப்துதேசத்தினின்றிப்புறப்பட்செய்த நான்முதற்கொண்டு, என் நாமத்தை ஸ்தாபிக்கும்படி ஒரு ஆலயங்கட்டுவதற்கு, இஸரவேலின் சகலகோத்திரத்துள்ளும் ஒரு கசரமுந்தெரிந்து கொள்ளவில்லை; என் சனங்களாகிய இஸரவேலருக்கு அநிபதியாயிருக்கும்படி ஒருவீனாயுத் தெரிந்துகொள்ளவில்லை.—என் நாமம் இருக்கும்படி யெருஷலேமைத் தெரிந்துகொண்டேன், என் சனங்களாகிய இஸரவேலருக்கு அநிபதியாயிருக்கத் தாலீதைத்தெரிந்துகொண்டேனென்று.—என் பிதாவாகிய தாலீதுக்குச் சொல்லிய வாக்கை, தமதுகையினால் நிறைவேற்றின இஸரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்.—இஸரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஒரு ஆலயங்கட்ட என் பிதாவாகிய தாலீது அபிப்பிராயங்கொண்டிருந்தார்.—யெகோவா என் பிதாவைநோக்கி, என்பேரால் ஒரு ஆலயங்கட்ட நீ அபிப்பிராயங்கொண்டாய், நீ கொண்ட அபிப்பிராயம் கல்லது, ஆனாலும் நீ அந்தஆலயத்தைக்கட்டமாட்டாய்.—உன்னுதரத்தில் தோன்றும் புத்திரனே என் பேரால் ஒரு ஆலயங்கட்டுவானென்று சொல்லியிருந்தார்.—யெகோவா நாம்சொல்லியவாக்கை நிறைவேற்றினார்: யெகோவா வாக்குத் தத்தஞ்செய்தபிரகாரம்: என்பிதாவாகிய தாலீதுக்குப் பின்பு நான்தோன்றி, இஸரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறேன், இஸரவேலின் தேவனாகிய யெகோவாவின் பேரால் ஒரு ஆலயங்கட்டினேன்.—இஸரவேல் சந்ததியாருடைய யெகோவா பண்ணின உடன்படிக்கைவைத்த பெட்டியை அதிலே ஸ்தாபித்தேனென்றான்.

௨௨ அவன் யெகோவாவின்வேதிகைக்குமுன், இஸரவேலின் சமஸ்த சபையார்சமுகத்திலும் தன் கையைவிடுத்துக்கொண்டெயின்றான்.—சலோமோன் ஐந்துமுழகீளமும், ஐந்துமுழ அகலமும், மூன்றுமுழ உயரமுள்ள ஒரு பித்தனைப்பீட்டு செய்து, பிரகாரத்தின்மத்தியில்வைத்திருந்தான்: அதின்மேல் அவன்நின்றகொண்டு, இஸரவேலின் சமஸ்தசபையார்முன்னும் முழங்காற்படியிட்டிட்டு, வானத்துக்கு நேரேகைவிடுத்து, —இஸரவேலின் தேவனாகிய யெகோவாவே, வானத்திலாவது, பூமியிலாவது, உமக்கொப்பான தே

வனில்லை; தங்கள்பூரண இருதயத்தோடும் உமக்குமுன்பாக நடக்கும் உமதடியாருக்காக உடன்படிக்கையையும் அனுக்கிரகத்தையும் காத்துவருகிறீர்.—என்பிதாவாகிய தாலீதென்னும் உமது மகிதாசனுக்கு கீர் செய்த வாக்குத்தத்தைக் காப்பாற்றினீர், கீர் உமதுவாயால்வசனித்ததை இன்று இருக்கிறபடி உமதுகையால் நிறைவேற்றினீர்.—இஸரவேலின் தேவனாகிய யெகோவாவே, ஐக்கீர் என்பிதாவாகிய தாலீதென்னும் உமதுதாசனை நோக்கி, நீ என்சமுகத்தில் நடந்தபிரகாரம், உன் சந்ததியாரும் என்பிரமாணத்தின்படி என்சமுகத்தில் நடக்கத்தக்கதாகத் தங்கள்வழியில் சாவ தானாயிருப்பார்களாகில், என் சமுகத்தில் இஸரவேலின் சிங்காசனத்திலே வீற்றிருக்கத்தக்க உன் வயிசத்தானொருவன் இல்லாதொழியானென்று சொல்லி, கீர் அவருக்குச் செய்தவாக்குத்தத்தைச் சபலமாக்கும்.—இஸரவேலின் தேவனாகிய யெகோவாவே, உமது தாசனாகிய தாலீதுக்கு கீர் சொல்லியவாக்கு மெய்ப்படும்படி அருள்செய்யும்.—தேவன் நிச்சயமாய்ப்பூமண லிஷ்டலத்திலே மனிதருடன் வாசும்பண்ணுவாரா; வானமும் வானங்களுக்குமேலுள்ள வானமும் உம்மைக்கொள்ளாதே; நான் கட்டினவீடு உம்மைக்கொள்வதென்படி.—என் தேவனாகிய யெகோவாவே, உமதடியான் செய்யும் பிரார்த்தனையின்மேலும் விண்ணப்பத்தின்மேலும் சிந்தைவைத்தருளும்; உமதடியான் உமதுசமுகத்தில் இடும் ஒலத்தையும் அவன் பிரார்த்தனையையும் கேட்டருளும்.—எனது நாமம் அதில் நிறுத்தப்படுமென்று கீர்குறித்த இந்தஸ்தானத்துக்கு நேரே, உமதடியான் செய்யும் பிரார்த்தனையைக்கேடும்படி இரவும்பகலும் இந்தவீட்டின்மேல் கீர் கண்ணிற்சிறுப்பீராக.—உமதடியானும், உமது சனமுமாகி உகிய இஸரவேலரும் இந்தஸ்தானத்துக்கு நேராய்ச்செய்யும் விண்ணப்பங்களைக்கேட்பீராக: உமது வாசஸ்தலமாகிய வானத்தினின்றிங்கேட்பீராக, கேட்டு மன்னித்தருளும்.

ஒருவன் தன் அயலானுக்குவிரோதமாகக்கும் உமருக்கு செய்தபொழுது, அவனை ஆணையிடுவீக்க, அவ்வாணை இவ்வாலயத்தின் வேதிகையின் சமீபத்தில்வந்தால்;—கீர் வானத்தினின்றிங்கேட்டு, உககாரியம் நிறைவேற்றி, உமதடியாரைவிசாரித்து, தீயனைக்குற்றவாளியாக்கி, அவனுக்குத் தண்டனைசெய்து, நீதிமானுடைய நீதியை விளங்கப்பண்ணி, அவனுடைய நீதிக்கேற்க அவனுக்குப் பலனளிப்பீராக.

இஸரவேலராகிய உமது சனங்கள் உமக்குவிசரோதமாய்ப் பாவஞ்செய்ததனிமித்தம் சத்துருவுக்குமுன்முறிய அடிக்கப்படுகிறபொழுது, உம்மிடத்தில் திரும்பி, உமது நாமத்தைப் புகழ்ந்து பிரார்த்தித்து, இவ்வாலயத்துக்கு நேராய் உமக்கு விண்ணப்பஞ்செய்தால்;—கீர் வானத்தினின்றிட்டு

(௧) க.இரா.அ.௨௨, லேவி.௨௧.௨ (௨) அ.இ.௨.௨.௨.௧.௧.நானா.௨௪.௪. (௩) உ.சாமு.௭.௨. (௪) க.இரா.அ.௨௨. (௫) யாத்.௨.௨.௨. உபா.௪.௧௧. (௬) க.நானா.௨௨.௧. (௭) உ.சாமு.௭.௨.௨.௨. க.இரா.௨.௪. சங்.௧௧.௨.௨. (௮) ஏசா.௧௧.௧. அப்.௭.௪.௧.

முது, ஆகாயத்தினின்று அக்கினி இறங்கி, தகனபலியையும் மற்றப்பலிகளையுந்தகித்தது; யெகோவாவின் மகிமைப்பிரகாசம் ஆலயத்தில் நிறைந்தது.—யெகோவாவின் மகிமைப்பிரகாசம் யெகோவாவின் ஆலயத்தில் நிறைந்தபடியால், ஆசாரியர்கள் யெகோவாவின் ஆலயத்துக்குட் பிரவேசிக்கக்கூடாமற்போயிற்று.—இலரவேல் சந்தியார்யாவரும், அக்கினியும் யெகோவாவின் மகிமைப்பிரகாசமும் யெகோவாவின் ஆலயத்தின்மேல் இறங்குநிறைந்தகண்டு, தளவரிசைநிலமட்டும் முகங்குப்புறவண்ணங்கி, யெகோவா தயாபார்; அவர் தயைவன்றமுள்ளதென்றுசொல்லி அவரைத்துதித்தார்கள்.

பின்பு இராசாவும் சகல சனங்களும் யெகோவாவின் சந்நிதியிலே பலிசெலுத்தினார்கள்.—சலோமோன் இராசா, இருபத்திராயிரம் மான்களையும் இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இராசாவும் சனங்களையாவரும் தேவனுடைய ஆலயத்தை இப்படியேபிரதிஷ்டைபண்ணினார்கள்.—ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஆராதனைத்தொண்டிசெய்தார்கள்: யெகோவாவின் தயைவன்றமுள்ளது ஆதலால், யெகோவாவைத் துதிக்கிறதற்குத் தாலீது இராசா செய்தவாத்தியங்களினாலும், தாலீது தங்களுக்குணர்த்தின கீதங்களினாலும் லேவியர் தங்கள்தொழிவைச்செய்தார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு முன்பாக எக்காளமூதினார்கள், இலரவேலரெல்லாரும்நின்றார்கள்.—மேலும் சலோமோன்செய்தபித்தனைவேதிகை, தகனபலிகளையும், போசனபலிகளையும், நிணத்தையும் கொள்ளக்கூடாததாயிருந்தபடியால், சலோமோன் யெகோவாவின் ஆலயத்துக்கு முன்னிருந்த பிரகாரமத்தியைப் பரிசுத்தப்படுத்தி, தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளின் நிணத்தையும் அங்கேயிட்டான்.

அக்காலத்திலே சலோமோனும், அமாத்தின் எல்லெதொடங்கி எகிப்துநகரங்களுக்குமுள்ள மகாசபையாராகிய இலரவேலர் யாவரும், ஏழுநாளளவும் உற்சவங்கொண்டாடினார்கள்.—அவர்கள் ஏழுநாள் வேதிகையைப்பிரதிஷ்டை பண்ணி, மற்ற ஏழுநாள் உற்சவங்கொண்டாடினபடியினால், எட்டாந்தினத்தில் ஓய்ந்திருந்தார்கள்.—ஏழாமாசம் இருபத்து மூன்றாந்தினத்தில் யெகோவாதாலீதுக்கும், சலோமோனுக்கும், தமது சனங்களாகிய இலரவேலருக்குஞ் செய்த நன்மைக்காகச் சந்தோஷப்பட்டி, மனமகிழ்ச்சியோடு, தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப்போகும்படி அவன்சனங்களை அனுப்பிவிட்டான்.—இவ்விதமாய்ச்சலோமோன் யெகோவாவின் ஆலயத்தையும், அரமணையையு முடித்தான்: சலோ

மோன் யெகோவாவின் ஆலயத்திலும் தன் அரமணையிலும் செய்ய அபிப்பிராயம்கொண்ட யாவற்றையும் அனுகூலமாய் நிறைவேற்றினான். பின்பு யெகோவா இரவிலே சலோமோ உடனுக்குத்தரிசனமாகி, அவனைநோக்கி, நான்உன் பிரார்த்தனையைக்கேட்டேன், எனக்குப் பலியிடும் வீடாக இந்தஸ்தானத்தைத் தெரிந்துகொண்டேன்.—மழைபெய்யாமல் நான் வானத்தை அடக்கிவைத்தாலும், தேசத்தை அழிக்கும்படி வெட்டிக்கிளிகள்வரக் கட்டளைவிட்டாலும், நான் என் சனங்களுக்குள்ளேகொள்ளினோயை அனுப்பினேனும்;—என் நாமத்தரிக்கப்பெற்று என்சனங்கள் வசதங்களைத்தாழ்த்திப் பிரார்த்தனைசெய்து, என் முகத்தைத்தேடித்தங்கள் துள்ளெறிகளினின்றும் புவார்களாகி, நான் வானத்தினின்றும் கேட்டு, அவர்கள் பாவத்தைமன்னித்து, அவர்கள் தேசத்தை ஆற்றுவேன்.—இந்தஸ்தானத்திற்செய்யப் படுபடும் பிரார்த்தனைக்குக் கண்நிறந்து செவிசாய்ப்பேன்.—என்னாமஞ்சதாகாலமும் இந்த ஆலயத்திலே தங்கும்படி, நான் இதைத்தெரிந்துகொண்டபரிசுத்தப்படுத்தினேன்: என் கண்ணும் என் மனமும் சதாகாலமும் இதிலேதரித்திருக்கும்.—நீயோ யெநான் உனக்குக்கட்டளைவிட்ட யாவற்றின்படிக்குஞ்செய்து, உன் பிதாவாகிய தாலீது நடந்த பிரகாரம் என்சமுகத்தில் நடந்து, என்விதிகளையும் என் நியாயப்பிரமாணங்களையுங்காத்துக் கொள்வாயாகில்;—இலரவேலருக்குள் அரசான உன்வயிசுத் உய்தில் ஒருவனில்லா தொழியானென்று சொல்லி உன் பிதாவாகிய தாலீதுடன் நான்செய்த உடன்படிக்கையின்படி, உன் இராச்சிய சிங்காசனத்தை நிலைப்படுத்துவேன்.—நான் உங்களுக்கு முன்னிட்ட என்விதிகளையுங்கட்டளைகளையுஞ்செய்யாமல் விவகிப்போய், அந்நிய தேவர்களைச்சேவித்து நமஸ்கரிப்பீர்களாகில்,—நான் அவர்களுக்கு உய்களித்ததேசத்தினின்றும் அவர்களை நிருமூலப்படுத்துவேன், என் நாமத்தினியித்தம்நான் பரிசுத்தப்படுத்திய இந்த ஆலயத்தை என்சமுகத்தினின்றும் அகற்றிவிடுவேன், இதுசகலசாநியாருக்குள்ளும் பழமொழிக்கும் பரியாசமொழிக்கும் ஏதுவாகும்படி பண்ணுவேன்.—அப்பொழுது உக உயர்ந்திருக்கிற இந்த ஆலயத்துக்குச் சமீபமாய்ச் செல்லும் யாவரும் பிரயிப்படைந்து, யெகோவா, எதின்மீயித்தம் இந்தத்தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச்செய்தாரென்று வினாவுவார்கள்.—அதற்கு அவர்கள் தங்கள் பிதாக்கடையே எகிப்துதேசத்தினின்றும் புறப்படப்பண்ணின தேவனாகிய யெகோவாவை விட்டு நீங்கி, அந்நியதேவர்களைப் பற்றிக்கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்ததெனியித்தம், அவர் அவர்கள்மேல் இந்தச்சமஸ்ததிகைகளையும் வருவித்தாரென்று சொல்லப்படும்.

(உ)அதி.இ.யெ. (க) சங்.நக.க. (ச) க.இரா.அ.கஉ,கக. (சு) க.நாளா.யெ.யெ. அதி.இ.யெ. (எ) க.இரா.அ.கச. (அ) க.இரா.அ.கதி. யோச.யெ.உ. (ய) க.இரா.அ.கச. (யக) க.இரா.க. (யஉ) உபா.யெ.உ. (யக) அதி.ச.உச, உஅ. (யச) யாக்க.யெ. அதி.ச.உஎ,யெ. (யடு) அதி.ச.யெ. (யசு) க.இரா.க.க. (யஎ) க.இரா.க.ச. (யஅ) அதி.ச.யெ. (யக) லேவி.உச.யெ.கக, உபா.உஅ.யெ.கச,கஎ. (உச) உபா.உக.உச, எரே.உஉ.அ,க.

அ. அதிகாரம்.

க. சலோமோன் நகரத்தைக்கட்டல்: எ. அந்நிய தேசத்தாரிடத்தில் திறைவாங்கல்: ஐக. தன் ஸ்திரியை அரமணையிற் பிரவேசிப்பித்தல்: ஐஉ. சலோமோன் ஆராதணையின் விதியைக்காத்தல்: ஐச. ஆசாரியரையும் லேவியரையும் நியமித்தல்: ஐஎ. ஒப்பீரினின்றபொண்ணைஎடுப்பித்தல்.

சலோமோன் யெகோவாவின் ஆலயத்தையும் தன் அரமணையையும் கட்டிமுடிக்கச்சென்ற இரூபதுவருஷத்தின் பின்பு,—ஈராம் சலோமோனுக்குக்கொடுத்த அந்தந்த நகரங்களைச் சலோமோன் திருப்பக்கட்டி இலரவேல் சந்ததியாரை அங்கே வசிக்கப்பண்ணினான்.—சலோமோன் அமாத்த்சோபாவுக்குப்போய் அதைச்செயித்தான்.—அவன் வணத்திலுள்ள தாழ்மொரையும் அமாத்திலேசகலகளஞ்சியப்பட்டணங்கனையும் கட்டிவித்தான்.—சுவர்களும்,வாசல்களும்,தாழ்களமுள்ள அரண்கொண்ட நகரங்களாகிய மேல்பேதோரேனையும்,கீழ்ப்பேதோரேனையும்,—பாலாத்தையும், சலோமோனுக்குள்ள களஞ்சியப்பட்டணங்கனையும், இரத்தப்பட்டணங்கனையும், குதிரைவீரர்களூடைய தட்டணங்கனையும், யெருஷலேமியிலும், லிபாஜெனிலும், தான் அரசாண்ட சகல தேசத்திலும் கட்டவிரும்பினயர்வற்றையுள் கட்டிவித்தான்.

இலரவேல் சந்ததியார் சங்காரம்பண்ணமுடியாமல் தேசத்தில் மீங்கிருந்தவர்களும், இலரவேல் சந்ததியாரிற்சேராதவர்களுமாகிய,—எத்தியார்,எமோரியர்,பெரிசியர், ஈவியர், எபுசியரென்னுமிவர்களில் சேஷமாயிருந்த சகலசனங்கனையும் சலோமோன் இந்நகர்வரைக்குக் திறைகொடுத்துவரும்படி செய்தான்.—சலோமோன் இலரவேல் சந்ததியாருக்குள்ளே ஒருவரையும் அடிமையாக்கிக்கொள்ளவில்லை;ஆனாலும் அவர்கள், படைஞரும், அவன் பிரதான சேனாபதிகளும், சாரதிகளும், குதிரை வீரருமானார்கள்.—இவர்களுக்குள்ளே சலோமோன் இராசாவின் பிரதான அபிபதிகளாகிச் சனங்களை விசாரித்து வந்தவர்கள் இருநூற்றைம்பதுபேர்.

சலோமோன், யெகோவாவின்பெட்டிவந்த ஸ்தானங்கள் பரிசுத்தமாதலால், இலரவேலின் இராசாவாகிய தாலீதின் லீட்டில் என்மணைவி வசிக்கலாகாதென்று சொல்லி, பார்வோனின் புத்திரியைத் தாலீதின் நகரத்தினின்று, தான் அவளுக்குக்கட்டின லீட்டுக்குக்கொண்டுவந்தான்.

பின்பு சலோமோன், மண்டபத்துக்கு முன்னேதான் கட்டின யெகோவாவின் வேதிகை லீன்மேல்,—மோசே விதித்த பிரமாணத்தின்படி ஒழிவுநாட்களிலும், அமாஹாகியிலும், வருஷமொன்றில் புனிப்பில்லாத அப்ப உற்சவமும், வார உற்சவமும், கூடார உற்சவமுமாகியமூன்று பிரதான உற்சவங்களிலும் அந்தந்தத்தினங்களில்முறைமையின்படி பவலெசுலுத்தி யெகோவாவுக்குத்தகனபலிக்கனையிட்டான்.

மேலும் அவன், தன் பிதாவாகிய தாலீதின் கியமப்படி ஆராதனைசெய்கிறதற்கு ஆசாரியரின் வருப்புக்கனையும், நாடோறும் வேண்டிய கடமைக்கேற்க ஆசாரியர் சமுதத்தில் துதித்துச்சேவிக்கும்படி லேவியரையும், வாசல்களொவ்வொன்றுக்கும் அவரவர் வருப்பின்படி வாசற்காவலாளரையும் ஏற்படுத்தினான்: தேவனுடைய தாசனாகிய தாலீது இப்படியே கட்டினையிட்டிருந்தான்.—பொக்கிஷங்கனையு மற்மெந்தக்காரியத்தையும் குறித்து இராசா ஆசாரியர்களுக்கும் லேவியருக்கும் கொடுத்தகட்டினையினின்ற அவர்கள் தவறவில்லை.—தேவனுடைய ஆலயத்தைக்கு அத்திபாரம் போட்டதினமுதல், அதுகிறைவேறும்வரைக்கும், சலோமோனுடைய வேலைஎல்லாம் நியமிக்கப்பட்டன. இவ்விதமாய் யெகோவாவின் ஆலயம் கிறைவேறலாயிற்று.

பின்பு சலோமோன், ஏதோயின் தேசத்திலே யெகடற்கரையிலிருக்கிற ஏத்சேயோன் கேபெருக்கும் ஈலோத்துக்கும்போலான.—ஈராம் இவனுக்குத்தன் பணிவிடைக்காரரைக்கொண்டுகப்பல்கனையும் சமுத்திரயாத்திரையில் கிபுணரையும் அனுப்ப, அவர்கள், சலோமோனின் பணிவிடைக்காரர்களோடும் ஒப்பிருக்குப்போய்,நாணூற்றைம்பது கிக்கேர்பொண்ணை எடுத்து, சலோமோன் ராசாவுக்குக்கொண்டுவந்தார்கள்.

கூ. அதிகாரம்.

க. ஷேபாதேசத்து இராசாத்தி சலோமோனின் ஞானத்தை வியத்தல்: ஐக. சலோமோனுடைய பொண்ணை நிறுத்தல்: ஐஎ. யானைத்தந்தத்தினால் சிக்காசனத்தைச்செய்வித்தல்: ஐஉ. பாத்திரங்களைவருணித்தல்: ஐகூ. இராசாக்கள் உபகாரங்களைக்கொண்டவரல்: ஐஊ. இராதங்கனையும் குதிரைகளையுந்தொகுத்தல்: ஐச. அவன் இராச்சியம் வர்த்திக்க வாழ்வடைத்தல்: ஐக. அவன் ஆளுகையின் காலத்தையும் அவன் மரணத்தையுக்குறித்தல்.

ஷேபா தேசத்தின் இராசாத்தி, சலோமோனுடைய கீர்த்தியைக்கேள்விப்பட்டு, விடுகதைகளினால் அவனைப்பரிட்சிக்கிறதற்கு மிருந்தசனக்கூட்டத்தோடும், சுகந்ததிரவியங்களைச்சுமக்கிற ஒட்டகங்களோடும், மிருதியான பொண்ணும் இரத்தினங்களுக்கொண்டு, யெருஷலேமுக்குவந்தான்: அவன் சலோமோனிடத்தில் வந்தபொழுது தன்மனத்திலுள்ள யாவையும் வெளிப்படுத்திப்பேசினான்.—சலோமோன் அவன்கேட்ட சகல உகேள்விகளுக்கும் உத்தரங்கொடுத்தான்: சலோமோன் அவளுக்குத்தெரிவிக்கக்கூடாத மறைபொருளொன்றுமில்லை.—சலோமோனின் ஞானத்தையும், அவன் கட்டின லீட்டையும்,—அ

(அ.அதி.க.) க.இரா.க.ஐ., (ச) க.இரா.க.ஐஎ., (அ) க.இரா.க.உஐ., (ஐ) க.இரா.க.உகூ. (ஐக) க.இரா.கூ.ச. (ஐக) யாத்.உகூ.ஐ. யாத்.உகூ.ஐச. உபா.ஐக.ஐக. (ஐச) க.நாளா.உச.க. க.நாளா.உஊ.க. க.நாளா.க.ஐஎ. (ஐஎ)க.இரா.க.உச. உபா.உ.அ. உ.இரா.ஐச.உஉ. (ஐஅ) க.இரா.க.உஎ.—(க.அதி.க.) க.இரா.ஐ. மத்.ஐஉ.சஉ. லூக்.ஐக.கச.

வன் பீடத்திலுள்ள உணவுப்பொருளையும், அவன் பணிவிடைக்காரருடைய ஆசனங்களையும், அவன் மந்திரிகளின் சபையையும், அவர்கள் வஸ்திரத்தையும், அவன் பாணபாத்திரதாரிகளையும், அவர்கள் வஸ்திரத்தையும், அவன் யெ கோவாவின் ஆவயத்துக்கு ஏறிப்போகிற மாரக்கத்தையும் வேபாவின் இராசாத்திகண்ட பொழுது, அவன் மனமயங்கிவிட்டான்.—நான் என்சயதேசத்திலிருக்க, உம்முடைய கிரியைகளையும் உமது வித்தையையுங் குறித்து, நான் கேட்டவாக்கு உண்மை.—நான் வந்து என் கண்ணினூறகாணும் வரைக்கும் அவர்கள் வாக்கை நம்பவில்லை: உமது அசிசயமான ஞானத்திற்பாடியாகிலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை: நான்கேள்விப்பட்டிலும் கீர் அதிகேர்த்திமாண்.—உமதுசனங்கள் வாழ்வுடையவர்கள், நித்தமும் உமதுசமுக்கத்தில் சின்று உமது ஞானத்தைக்கேட்கிற உம்முடைய பணிவிடைக்காரரும் வாழ்வுடையவர்கள்.—
 ௮ உம்மேற்பிரியங்கொண்டு, உம்முடைய தேவனாகிய யெ கோவாவின் மித்தம் இராசாவாரும் பொருட்டுத்தமது சிங்காசனத்தில் உம்மைவீற்றி ருக்கப்பண்ணின உமது தேவனாகிய யெ கோவாவுக்கு ஸ்தோத்திரம்: உம்முடைய தேவன் இவரவேலரைச்சதாநாலமும் நிலைப்படுத்துகிற தற்கு அன்பு வைத்திருக்கிற படியால், சியாயத்தையும் நீதியையும் நடத்த உம்மை அவர்களுக்கு இராசாவாக ஏற்படுத்தினார் என்றான்.—அவன், இராசாவுக்கு நூற்றிருபது கிக்கேர் பொன்னும், மிகுதியான சுகந்திரவியங்களும, இரத்தினங்களுக்கொடுத்தான்: வேபாவின் இராசாத்தி சலோமோன் இராசாவுக்குக்கொடுத்த சுகந்திரவியங்கன்போல வேறென்றாயில்லை.—ஒப்பீரிலிருந்து பொன்கொண்டெவந்த ஈராயின் பணிவிடைக்காரரும், சலோமோனின் பணிவிடைக்காரரும், அல்லும்கரங்களையும் இரத்தினங்களையும் கொண்டெவந்தார்கள்.—அந்த அல்லும்கரங்களினால், யெ கோவாவின் லயத்துக்கும் அரமனைக்கும் சிறு தூண்களையும், பாடகருக்குச் சரமண்டலங்களையும் தம்பூருகையுஞ் செய்தான்: முன் ஒரு பொழுதும் பூதேயாதேசத்தில் அப்படிப்பட்டவைகள் காணப்படவில்லை.—சலோமோன் இராசா, வேபாவின் இராசாத்தி இராசாவாகிய தனக்குக் கொண்டெவந்த அளவுக்கு மேற்பட அவன் விரும்பிக்கேட்ட யாவற்றையும் அவளுக்குக்கொடுத்தான். பின்பு அவன் தன் பணிவிடைக்காரரோடும் தன் தேசத்துக்குத் திரும்பிப்போனான்.
 ௧௦ சலோமோனுக்கு வந்தகரினாலும் வியாபாரிகளினாலும் வந்தபோன்னையன்றி, ஒரு வருஷத்தில் அவனுக்கு வந்தபொன் அறுதாற்றுபத்தாறு ஸகிக்கேர் கிறைகொண்ட பொன்.—அரபியாதேசத்து இராசாக்கள் யாவரும் தேசாதிபதிகளும்

சலோமோனுக்குப் பொன் வெள்ளி கொண்டு வந்தார்கள்.
 சலோமோன் இராசா அடித்தபொன்னினால் மிகு இருதாறு பரிசைகளைச் செய்வீத்தான், ஒவ்வொரு பரிசைக்கு அறுதாறு வேக்கல் அடித்தபொன் சென்றது.—அடித்த பொன்னினால் முந்தாறு ஸகிக்கேடகங்களையுஞ் செய்வீத்தான், ஒவ்வொரு கேடகத்துக்கு முந்தாறு வேக்கல் பொன் சென்றது, அவைகளை இராசா விபானேன் வனத்திலுள்ள வீட்டிலேவைப்பீத்தான்.—பின்னும் இவரராசா, யானைத்தந்தத்தினால் ஒருபெரிய சிங்காசனஞ்செய்வீத்து அதைப் பசும்பொற்றகட்டால் முடினான்.—அந்தச் சிங்காசனத்துக்கு ஆறுபடி மெசுகளும், தங்கத்தினால் செய்யப்பட்ட ஒருபாடீடமும் அத்துடன் இசைத்திருந்தன; ஆசனத்தில் இருபுறத்திலும் ஆதாரங்களிருந்தன, ஆதாரங்களுக்கு முன்பாக இரண்டு சிங்கங்கள் நின்றன:—ஆறுபடிகளின்மேலும் இரண்டு புறத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றன. எந்த இராச்சியத்திலும் இப்படிச் செய்யப்பட்டதில்லை.
 சலோமோன் இராசாவின் சகலபாணபாத்திரங்களும் பொன், விபானேன் வனத்தின் வீட்டிலுள்ள சகலபாத்திரங்களும் தங்கம், ஒன்றும் வெள்ளியல்ல; சலோமோனின் காலத்தில் இது ஒரு பொருளாய் மகிக்கப்படவில்லை.—ஈராயின் பணிவிடைக்காரருடன் இராசாவின் கப்பல் தாஜீஇலுக்குப்போய்வரும்: மூன்று வருஷத்தில் ஒருதரம் கப்பல்கள் தாஜீவுழிலிருந்து பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தத்தையும், வானரங்களையும், மயில்களையும் ஏற்றிவரும்.—சலோமோ உன் இராசா, ஐசுவரியத்திலும், ஞானத்திலும், பூமண்டலத்திலுள்ள சகல இராசாக்களுக்கும் மேலானவனாயிருந்தான்.
 தேவன் சலோமோனுக்கு அவனிருதயத்தில் உக அருளின ஞானத்தைக்கேட்டறியும்படி, பூமியிலுள்ள சகல இராசாக்களும் அவனைச்சந்திக்க வகைதேடினார்கள்.—அன்றியும் வருஷந்தோறும் உச அவரவர் வெள்ளிப் பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், சுகந்திரவியங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் காணிக்கையாய்க் கொண்டெவருவார்கள்.
 சலோமோனுக்குக்குதிரைகளுக்காகவும், இரண்டு தங்களுக்காகவும் காலாயிரம் வீடுகளும், பன்னிராயிரம் குதிரைவீரமுண்டு; அவர்களை இராசா இரதங்களின் பட்டணங்களிலும், தன்னோடே யெருஷலேமியிலும் வைத்தான்.
 அவன்நுதிதொடங்கிப்பெலிஸ்தியரின் தேசம் உகவரைக்கும், எகிப்தின் எல்லைவரைக்கு முள்ளசகல இராசாக்களையும் அரசாண்டான்.—யெருஷலேமியில் இராசா வெள்ளியைக் கல்லுகள் போலவும், ஏரஸ்மரங்களைத் தாழ்ந்த பூமியிலுள்ளகாட்

(௧) அதி.அ.௧௧. ௧.இரா.௧.௧௧. (௨) க.இரா.௧.௧௧. அதி.௧.௧௧. (௩) க.இரா.௧.௧௧. ஆதி.௧.௧.௧. சவ.௧௧. ௧. (௨௧) க.இரா.௧.௧௧.

டத்திராங்கன்போலவும் இருக்கும்படி மிகுக்கப்
உஅ பண்ணினான்.—எகிப்தினின்றும் சகல தேசங்க
ளினின்றும் குதிரைகளைச் சலோமோனிடத்தில்
கொண்டெவந்தார்கள்.

உக சலோமோனின் ஆகியந்தமான மற்றக்கிரியை
கள், நாதான் தீர்க்கதரிசியின் புத்தகத்திலும், ஜி
லோனியனாகிய அகியாவின் தீர்க்கதரிசனப்புத்
தகத்திலும், நெபாத்தின் புத்திரனாகிய யெரோ
பேயாமுக்குவிரோதமாய் தரிசியாகிய இத்தோ
கண்டதரிசனங்களிலும் அல்லவா எழுதியிருக்
கூய கின்றன.—சலோமோன் யெருஷலேமில் இஸ
ரவேலரணவரையும் நாற்பதுவாருஷம் அரசாண்
கூக டான்.—சலோமோன் தன் பிதர்களுடன் மகா
நித்திரையடைந்து, தன்பிதாவாகிய தாவீதின் நக
ரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்: அவனுக்
குப்பின் அவன் புத்திரனாகிய ரெகோபேயாம்
இராசாவானான்.

ஓ. அதிகாரம்.

க. ரெகோபேயாமுக்கு அபிஷேகஞ்செய்யும்படி
இஸரவேலர் ஷிகேமுக்குப்போய், அங்கே அ
வனைப்பிரார்த்தித்தல்: கூ. அவர்கள் பிரார்த்தனை
யைக்குறித்து முதியோரிடத்திலும் வாலிபரி
டத்திலும் வினாவல்: ஓக. பத்துக்கோத்திரத்தார்
ஆனைத்தைத்தள்ளல்.

ரெகோபேயாமு இராசாவாக ஏற்படுத்தும்ப
டி எல்லா இஸரவேலரும் ஷிகேமுக்குவந்தபடி
யினால், அவனும் ஷிகேமுக்குப்போனான்.—

உ சலோமோன் இராசாவை விட்டோடிப்போய் எ
கிப்திலே வாசம்பண்ணின நெபாத்தின் புத்திர
னாகிய யெரோபேயாம் எகிப்தினின்றும் திரும்பி
கூ ணான்.—இவர்கள் ஆனணுப்பி அவனை அழைப்பித்
தார்கள். யெரோபேயாமும் இஸரவேலர் யாவ
ரும் வந்து ரெகோபேயாமுமனோக்கி, உமதுபிதா,
நாங்குவதற்கரிய துகத்தை எங்களுக்குட்டான்,
உமது பிதாவின் கடினமான ஊழியத்தையும் அ
வன் எங்களுக்குட்ட பாரமான துகத்தையும் இ
லருவாக்கும், நாங்கள் உம்மிடத்தில் சேவிப்
போமென்றார்கள்.—அதற்கவன் அவர்களை நோக்
கி, நீங்கள் மூன்றுநாள் பொறுத்து, என்னிடத்
தில் வாருங்களென்று சொல்ல, சனங்கள் போய்
விட்டார்கள்.

கூ ரெகோபேயாம் இராசா, தன் பிதாவாகிய ச
லோமோன் உயிரோடிருந்தபொழுது அவன் ச
முகத்தில் கின்ற முதியோர்களுடன் ஆலோசித்
து, நான் இந்தச்சனங்களுக்கு என்ன உத்தரஞ்
சொல்லுவேன், நீங்களிதற்கு என்ன ஆலோச
னை சொல்லுகிறீர்களென்று கேட்க, —அவர்கள்
அவனை நோக்கி, நீர் இந்தச்சனங்களுக்கு நன்
மைசெய்து, அவர்களைப்பிரியப்படுத்தி, அவர்க
ளுக்கு நல்ல சொற்களைச் சொல்லீராகில், அவர்க
ள் நித்தமும் உமக்குப்பணிவிடைக்காரராவார்
கென்றார்கள்.—அவன் தனக்கு அந்தமுதியோர்
சொன்ன ஆலோசனையைத்தள்ளி, தனக்குமுன்

என்று தன் னோடு வளர்ந்தவாலிபருடன் மங்
திராலோசனைபண்ணி, —உமதுபிதா எங்கன்மே
லிட்ட துகத்தை இலருவாக்குமென்று சொல்
லி என்னிடத்தில் பேசின இந்தச் சனங்களுக்கு
நாம் என்ன உத்தரம் சொல்லுவோம், நீங்களி
தற்கென்ன ஆலோசனை சொல்லுகிறீர்களென்று
கேட்க, —அவனோடு வளர்ந்த அந்தவாலிபர் அ
வனை நோக்கி, உமதுபிதா, நாங்குவதற்கரிய துகத்
தை எங்களுக்குட்டார், நீர் அதை எங்களுக்கு
இலருவாக்குமென்று உம்முடன் சொன்ன இந்
தச்சனங்களுக்கு, என் சின்னவரில் என்பிதாவி
னிடையிலும் பருத்திருக்கும்.—என்பிதா பார
மனை துகத்தை உங்களமேல் ஏற்றினார், நான்
இன்னும் உங்கள் துகத்தைப் பாரமாக்குவேன்:
என்பிதா உங்களைக்கைசுகளினாலே தண்டித்தார்,
நானோதேன்களினால் உங்களைத்தண்டிப்பேன்
என்று சொல்லவேண்டுமென்றார்கள்.—மூன்று யெ
நாள் பொறுத்து வாருங்களென்று இராசா சொல்
விய பிரகாரம், யெரோபேயாமும் சனங்களெல்
லாரும் மூன்றுநாள் ரெகோபேயாமிடத்துக்கு வந்
தார்கள்.—ரெகோபேயாம் இராசா, தனக்கு முக
தியோர் சொன்ன ஆலோசனையைத்தள்ளிவிட்டு,
வாலிபர் சொன்ன ஆலோசனையின்படி, —சனங்
களை நோக்கி, என்பிதா பாரமான துகத்தை உங்
கன்மேலேற்றினார், நான் இன்னும் அதைப்பா
ரமாக்குவேன்; என்பிதா கைசுகளினால் உங்க
ளைத் தண்டித்தார், நானோ உங்களைத் தேன்களி
னாலே தண்டிப்பேனென்று சொல்லி அவர்க
ளுக்குக் கடினமான உத்தரம் கொடுத்தான்.—
யெகோவா, ஜிலோனியனாகிய அகியாவைக் கி
கொண்டு நெபாத்தின் புத்திரனாகிய யெரோபே
யாமுக்குத் தாம் சொல்லியவாக்கை நிறைவேற்
ருவேண்டிய காரணம் தேவ னாலுண்டானபடி
யினால், இராசா சனங்களுக்குச் செவிகொடுக்
கவில்லை.

இராசா தங்களுக்குச் செவிகொடுக்கவில்லை யெ
யென்று இஸரவேலர் யாவருங்கண்டபொழுது
சனங்கள் இராசாவை நோக்கி, தாவீதினிடத்
தில் எங்களுக்குப்பாகமேது; ஈஷாயின் புத்திர
னோடு எங்களுக்குச்சுதந்தரமில்லை: இஸரவே
லரே, உங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்
கள்; தாவீதே, உன் சயவமிசத்தைப் பார்த்துக்
கொன்னென்றார்கள். இப்படியே இஸரவேல
ரெல்லாரும் தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப்
போய்விட்டார்கள்.—பூதாவின்பட்டணங்களில் யெ
வாசம்பண்ணின இஸரவேல்சந்ததியாரை, ரெ
கோபேயாம் அரசாண்டான்.—பின்பு ரெகோயே
பேயாம் இராசா, நிறைவாங்குகிறவனாகிய ஆதோ
ராமு அனுப்ப, அவன் சாகும்படி இஸரவேல்
சனங்கள் யாவரும் கல்லெறிந்தார்கள். ரெகோ
பேயாம் இராசா அதிதீவிரமாய்த் தன் இரத்ததி
லேறிக்கொண்டு யெருஷலேமுக்குத் தப்பிப்
போய் விட்டான்.—இஸரவேலர் இப்படியே யெ

(உஅ) க.இரா.ய.உஅ. (உக) க.இரா.ய.க.சக. க.இரா.ய.க.உக. (கூய) க.இரா.ய.க.சஉ.சக.—(ஓ. அ.கி. க.) க.இரா.
ய.உ.க. (உ) க.இரா.ய.க.சய. (யு) க.சாமு.உ.உ.கி. க.இரா.ய.உ.யு.உ.ச. க.இரா.ய.க.உக. (யக) க.இரா.ய.உ.யக.

இந்நான்வரைக்கும் தாலீதின் வயிச இராசாநீனத் தைத்தள்ளிப்போட்டார்கள்.

யக. அதிகாரம்.

க. ரெகோபேயாம் யுத்தஞ் செய்வாதபடி யெ கோவாவிலில் தடுக்கப்படல்: இ. நகரத்தைத் திடப்படுத்தல்: யக. ஆசாரியரும் லேவியரும் அவனைச்சேர்த்தல்: யஅ. அவன் புத்திர புத்திரி களின் நாமங்களைத்தொரிவித்தல்.

ரெகோபேயாம் யெருஷலேயிற் சேர்ந்தபொ முது ரெகோபேயாம் இராச்சியத்தைத் திரும்ப்த் தன் வசமாக்கிக்கொள்ளும்பொருட்டு, இலர வேலருக்கு விரோதமா யுத்தஞ்செய்யும்படி, யூ தாவின் வயிசத்தாருக்குள் பரீட்சிக்கப்பட்ட ஒருவச்சத்து எண்பதினாயிரம் படைஞரைக்கூ டி வரும்படி செய்தான்.—அப்பொமுது தேவ னுடைய தாசனாகிய ஷிமாயீயாவுக்குக் கிடைத் த யெ கோவாவின் வாக்கு,—நீ சலோமோனி ன்புத்திரனும், யூதாவின் இராசாவுமாகிய ரெகோ பேயாமிடத்திலும், யூதாவிலும் பேன்யமீனிலு முள்ள இலரவேலரெல்லாரிடத்திலும்,—நீங்கள் போய் உங்கள் சகோதரரை எதிர்த்து யுத்தஞ்செய் யவேண்டாம்: இந்தக்காரியம் என்னாலாயிற்று: நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் உங்கள் வீடுக ளுக்குப்போய்விடுங்கென்று யெ கோவா சொல்லுகிறாரென்று சொல்லிற்று. அவர்களெ யெ கோவாவின் வாக்குகளுக்கமைந்து, யெரோ பேயாருக்கு விரோதமாகப்போகாமல் திரும்பி விட்டார்கள்.

பின்பு ரெகோபேயாம் யெருஷலேயிலே வா சும்பண்ணி, யூதாதேசத்தைக்காக்கிறதற்கு அர ணுள்ள நகரங்களைக்கட்டினான்.—அவன் யூதா விலும்பேன்யாமீனிலுமுள்ளபேதலகேரும், ஈத் தாமும், தெக்கோயாவும்,—பேத்குரும், ஷோகோ யும், அதுல்லாமும்,—காத்தும், மாரேஷாவும், க சீப்பும்,—அதோராயிரும், லாகீலும், அசேகா ல வும்,—சோராவும், அயாலோனும், எப்ரோனாமா யக கிய அரணுள்ள நகரங்களைக்கட்டி,—துருக்கங் களைத்திடப்படுத்தி, அவைகளில் சேருபதிகளை யும், சேகரிக்கப்பட்ட உணவுப்பொருளையும், எண்ணெயையும், கிராட்ச ரசத்தையும் வைத் து உண்ணியும், யூதாவயிசத்தாரும் பேன்யாமீன்வயிசத் தாரும் தன்பட்சத்திவிருக்க, அவன் அந்தநகரங் களில் கேடகங்களையும் ஈட்டிகளையும்வைத்து, அவைகளை மிகவுந் திடப்படுத்தினான்.

இலரவேலில் எக்குமுள்ள ஆசாரியர்களும் லேவியருந் தங்கள் தங்கள் எல்லா எல்லைகளி லுள்ளும் அவனிடத்திலிவந்தார்கள்.—லேவியர் யெ கோவாவுக்குத் தங்கள் ஆசாரியத்தொழி லைச்செய்வாதபடி யெரோபேயாரும் அவன்புத் திரருந் தங்களைத்தள்ளிப்போட்டபடியால், தங் கள் பேட்டைகளையுஞ் சுதந்தரங்களையும்விட்டு யூதாவையும் யெருஷலேமையும்சேர்ந்தார்கள்.—

அவன் உயர்ந்த ஸ்தானங்களுக்காகவும், யூதங்க யிடு னுக்காகவும், தான்செய்த கன்றுகளுக்காகவும் யூசாரிகளை ஏற்படுத்தினான்.—இலரவேலரின் யக எல்லாக்கோத்திரத்தானும் இலரவேலரின் தே வனாகிய யெ கோவாவைத்தேம்படி மணம் வைத்திருந்தவர்கள், தங்கள் பிதாக்களின்தே வனாகிய யெ கோவாவுக்குப்பலியிடும்படி யெ ருஷலேமுக்குவந்தார்கள்.—இவ்வீதமாய் அவர் யெ கன்பூதாவின் இராச்சியத்தைத்திடப்படுத்தி, மூன் றுவருஷம்வரைக்குந் தாலீது சலோமோன் என் பவர்களின் நெயிலே நடந்து, சலோமோனின் புத்திரனாகிய ரெகோபேயாமே மூன்றுவருஷ பரியந்தம் பெலப்படுத்தினார்கள்.

ரெகோபேயாம் தாலீதின் புத்திரனான எரே யஅ மோத்தின் புத்திரியாகிய மகலாந்தையும், ஈஷா யின் புத்திரனான இலியாப்பின் புத்திரியாகிய அபிகயிலையும் விவாகம்பண்ணினான்;—இவன் யக அவனுக்கு எயூஷ, ஷமரிய, சாகம் என்னும்பிள் ளைகளைப்பெற்றான்.—அவனுக்குப்பின்பு அப் உய ஷாலோயின் புத்திரியாகிய மாகாளை விவாகம் பண்ணினான், இவன் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும், ஷிலோமித்தையும் பெற்றான்.—ரெகோபேயாம், தன்மனைவிக உக ளும் வைப்பாட்டிகளுமாகிய எல்லாரிலும், அப் ஷாலோயின் புத்திரியாகிய மாகாளைநெசித்தான்: அவனுக்குப்பதினெட்டு மனைவியரும் அறுபது வைப்பாட்டிகளுமிருந்தார்கள்; இவன் இருபத் தெட்டுப்புத்திரரையும் அறுபது புத்திரிகளையும் பெற்றான்.—ரெகோபேயாம் மாகாளின் புத்திர உஉ னாகிய அபியாவை இராசாவாக்கும்படி அபிப் பிராயங்கொண்டு அவன் சகோதரருக்குள் அதி பதியாக்கினான்.—அவன் புத்திரியுருவமாய் நடந் உஉ து, யூதாபேன்யாமீனென்னுஞ் சகலதேசங்களி லும் அந்தந்த அரணுள்ள நகரங்களில் தன்புத்தி ரர்யாவரையும் ஏற்படுத்தினான்: அவர்களுக்குமி குதியான உணவுப்பொருளைக்கொடுத்து, அவர் களுக்கு அவன் அநேக ஸ்திரிகளைத்தேடினான்.

யஉ. அதிகாரம்.

க. ரெகோபேயாம் யெ கோவாவை நீக்கினதி னாலே தண்டனைபெறல்: இ. பாவத்தினியமித்தம் மனஸ்தாபப்பட்டதினால் ஆத்தண்டனை லரு வாக்கப்படல்: யக. அவன் அநுகையின்காலத் தையும் அவன்மரணத்தையும்குறித்தல்.

பின்புரெகோபேயாம், இராச்சியத்தைஸ்தாபித் து உன்னதமானபின்பு, அவன்சமஸ்த இலரவே லரோடும் யெ கோவாவின்வேதப்பிரமாணத் தைத் தள்ளிவிட்டான்.—அவர்கள், விரோதிக ளாய் யெ கோவாவின் கட்டளையைமீன்ப டியினால், ரெகோபேயாம் இராசா அரசாண்ட றந்தாம்வருஷத்தில் எகிப்து இராசாவாகிய ஷீ ஷாக், ஆயிரத்திருநூறு இரதங்களோடும் அறுப தினாயிரங் குதிரைவீரர்களோடும் யெருஷலே

(யக. அதி. க.) க. இரா. யஉ. உக. (ச) அதி. யஉ. யடு. (யச) எண். கடு. உ. அதி. யக. க. (யடு) க. இரா. யஉ. கக. ஒசி. யக. உ. லேவி. யஎ. எ. க. கொரி. ய. உ. ய. க. இரா. யஉ. உ. அ. (யசு) அதி. யடு. க. (யஎ) அதி. யஉ. க. (உய) க. இரா. யடு. உ. அதி. யக. உ.—(யஉ. அதி. க.) அதி. யக. யஎ. க. இரா. யச. உ. உ. (உ) க. இரா. யச. உ. ச.

க முக்கு விரோதமாகப் புறப்பட்டுவந்தான்.—எகிப்
 தினின்றும் அயனுடன்வந்த லூபியர், குக்கியர்,
 ச கூடியியர் சனங்களுக்கு எண்ணில்லை.—யூ
 தாதேசத்தின் அரணை நகரங்களை வசப்படுத்தி
 யெருஷலேமுக்குவந்தான்.

இ அக்காலத்தில் வியாயியாவென்னுந் தீர்க்கத
 ரிசி, ரெகோபேயாமிடத்திலும், ஹீஷாக்கினியித்
 தம் யெருஷலேயில்வந்து கூடியிருக்கிற யூதா
 வின் அதிபதிகளிடத்திலும் வந்து, அவர்களை
 நோக்கி, நீங்கள் என்னைவிட்டு நீங்கினபடியால்
 நான் உங்களை ஹீஷாக்கின்கையில் ஒப்பித்தே
 னென்றுயெ கோவா சொல்லுகிறாரென்றான்.—
 ச அதிபதிகள் இலரவேலரின் அதிபதிகளும் இராசா
 வும் தங்களைத்தாழ்த்தி யெ கோவா நீதியுள்ள
 வரென்றார்கள்.—அவர்கள் தங்களைத்தாழ்த்தினார்
 களென்று யெ கோவா கண்டு, அவர்கள் தங்
 களைத்தாழ்த்தினபடியினால் நான் அவர்களை அழிக்
 கமாட்டேன், கொஞ்சக்காலம் அவர்களுக்கு இ
 ரட்சிப்பை அருள்செய்வேன்; ஹீஷாக்கின்கை
 யினால் யெருஷலேயின்மேல் என்கோப மூற்ற
 அ மாட்டேன்.—ஆனாலும் என்சேவகயின்னதென்
 றும் அந்நியதேச இராச்சியத்தாரின் சேவகயின்
 னதென்றும் அறியும்படி, அவர்கள் அவனுக்கு அ
 டிகைகளைவாங்கினென்று யெ கோவாவின்வா
 க்கு வியாயியாவுக்குக்கிடைத்தது.—பின்பு எகிப்
 து இராசாவாகிய ஹீஷாக்கி யெருஷலேமுக்குவி
 ரோதமாய்வந்து, யெ கோவாவின் ஆலயத்தி
 லுள்ள பொக்கிஷங்க்களையும், அரமணையிலுள்ள
 பொக்கிஷங்க்களையும், முழுமையும் எடுத்துக்கொ
 ண்டதாமன்றி, சலோமோன் செய்த பொற்பரி
 யைசகையுங்கொண்டுபோனான்.—பின்பு ரெகோ
 பேயாம் இராசா அவைகளுக்குப் பிரதியாகப்பித்
 தனாப்பரிசைகளைச்செய்து, அரமணை வாசல்கா
 க்கும் காவலாளருடைய பிரதானியின்கையில் ஒப்
 பித்தான்.—இராசா யெ கோவாவின் ஆலயத்
 தில் பிரவேசிக்கும்பொழுது, காவலாளர் இவை
 களைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பக்காவ
 லையெலையிலே கொண்டுவந்து வைப்பார்கள்.—அ
 வன் தன்னைத் தாழ்த்தினபின்பு, யெ கோவா
 அவனை முழுமையும் அழிக்காதபடிக்கு அவரு
 டைய ருரோதம் அவனைவிட்டு நீங்கிற்று: யூதா
 விலுங்காரியங்கள் நன்றாய் நடந்தன.

ஐ ரெகோபேயாம் இராசா யெருஷலேயில் பெ
 லன் கொண்டு அரசாண்டான்: ரெகோபேயாம்
 அரசானத்தொடங்கினபொழுது அவனுக்குநாற்
 பத்தொருவயது; யெ கோவா தமது நாமத்
 தைஸ்தாபிக்கும்படி இலரவேலரின் சகலகோத்
 திரங்களுக்குள்ளும் தெரிந்துகொண்ட யெருஷ
 லேம் நகரத்திலே பதினேழு வருஷம் அரசாண்
 டான். அம்மோனிய ஸ்திரியாகிய அவன் மா

தாவின் பெயர் நாமான்.—யெ கோவாவைத் த
 தேடுவதற்கு அவன் மனம் திரிப்பதாததினால்
 தீமை செய்தான்.—ரெகோபேயாமின் ஆதியத்த லெ
 மான மற்றக்கிரியைகள், தீர்க்கதரிசியாகிய வியா
 யியாவின் புத்தகத்திலும், தரிசியாகிய இத்தோ
 எழுதிய வமிச வரலாற்றிலுமல்லவா எழுதியி
 ருக்கின்றன. ரெகோபேயாமுக்கும் யெரோபே
 யாமுக்கும் யுத்தங்கள் இடைவிடாமல் நடந்த
 ன.—ரெகோபேயாம் தன் முன்னோருடன் மகா யெ
 ரித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்
 கம்பண்ணப்பட்டான்: அவனுக்குப் பின் அ
 வன் புத்திரனாகிய அபீயா இராசாவானான்.

ஐ. அதிகாரம்.
 க. அபீயா யெரோபேயாமுடன் யுத்தஞ்செய்தல்:
 ச. அபீயா யெரோபேயாமிடத்தில் தன்காரியம்
 நியாயமுள்ளதெனக்காட்டல்: ஐ. யெ கோ
 வாவை நம்பி யெரோபேயாமைச் செய்தல்:
 உ. அபீயாவின்ஸ்திரி பிள்ளைகளின் தொகை.
 யெரோபேயாம் இராசா அரசாண்டபதினெட்
 டாம் வருஷத்தில் அபீயா யூதாவை அரசானத்
 தொடங்கி, யெருஷலேயில் மூன்று வருஷம்
 இராச்சிய பரிபாலனம் பண்ணினான். அவன் மா
 தாவின் பெயர் மீகாயாவு, அவன் இயாஜூரிலுள்
 ன ஊரியேவின் புத்திரி. அபீயாவுக்கும் யெரோ
 பேயாமுக்கும் யுத்தம் நடந்தது.—அபீயா, பரீட்
 சிக்கப்பட்ட பராக்கிரம் வீரராகிய நாலுலட்சஞ்
 சேனைகளைப் போருக்கு அணிவருக்க, யெரோ
 பேயாமும் அவனுக்கு விரோதமாக, பரீட்சிக்
 கப்பட்ட பராக்கிரம் வீரராகிய எட்டு லட்சம்
 பேரைப்போருக்கணிவருத்தான்.

அபீயா, எப்ராவீம் மலையைச்சார்ந்த செம்ரா
 யிம்மலையிலேறிநின்று, யெரோபேயாமே, எல்லா
 இலரவேலரே, என்னைக்கேளுங்கள்.—இலரவே
 லரின் தேவனாகிய யெ கோவா, இலரவேல
 ரின் இராச்சியத்தைச்சதா காலமும் தாவிதுக்கும்
 அவன் புத்திரருக்குமாருத உடன்படிக்கையாகக்
 கொடுத்திருக்கிறாரே; இதை நீங்கள் அறியீர்க
 ளா:—ஆனாலுந்தாவீதின் புத்திரனாகிய சலோமோ
 னின் பணிவிடைக்காரனானபொத்தின் புத்திர
 னாகிய யெரோபேயாம் எழுந்து, தன் ஆண்டவ
 னின்கட்டளையை மீறிநடந்தான்.—பீலியாவின்
 மக்களாகியவீண்மனிதர் அவலெகூடினார்கள்:
 ரெகோபேயாம் எதிரிநிற்கக்கூடாத இலரனானும்
 திடனற்ற மனமுள்ளவனுமாயிருந்தகாலத்தில்,
 இவர்கள் சலோமோனின் புத்திரனாகிய ரெகோ
 பேயாமுக்கு விரோதமாயுறுதிகொண்டிருந்தார்
 கள்.—இப்பொழுதுநீங்களும், தாவீதின்வமிசத்
 தார்கையிலுள்ள யெ கோவாவின் இராச்சியத்
 தை மேற்கொள்ள எண்ணுகிறீர்கள்; நீங்கள் அ
 நேகர், யெரோபேயாம் உங்களுக்காகத் தேவர்

(ஐ) அதி. ஐ. உ. (ச) யா. ச. ஐ. யா. க. உ. எ. (அ) எ. சா. உ. க. உ. பா. உ. ச. எ. ச. ச. க. இரா. உ. க. உ. உ. (க) க. இரா. ய. ச. உ. உ. க. இரா. ய. ஐ. க. ஐ. (ஐ) உ. சா. மு. அ. ய. அ. (ஐ) ஆ. தி. ய. அ. உ. ச. (ஐ) க. இரா. ய. ச. உ. க. அதி. க. (ஐ) அதி. க. உ. க. இரா. ய. ச. க. (ஐ) க. இரா. ய. ச. க. — (ஐ) அதி. க. (ச) க. இரா. ய. ஐ. (உ) அதி. ஐ. க. உ. (ச) யோ. ச. ய. அ. உ. (ஐ) உ. சா. மு. எ. ஐ. ஐ. என். ய. அ. ஐ. க. (ச) க. இரா. ய. க. உ. (எ) சியா. க. ச. (அ) க. இரா. ய. உ. உ. அ. தி. அ. ச.

கனாய்ச்செய்த பொற்கன்றுகள் உங்கனிடத்திலி
 ௧ ருக்கின்றன.—நீங்கள் ஆரோனின் வயிசத்தாரா
 விய யெ கோ வா வின் ஆசாரியர்களையும் லே
 வியரையும் அகற்றவில்லையா; புறச்சாசிரியாரைப்
 போல உங்களுக்காகப் பூசாரிகளை ஏற்படுத்தவில்
 லையா; அதினால் ஒரு சிறுகாரணியையும் ஏழு ஆட்
 ௨ டிக்கடாக்களையும் பிடித்துத்தன்னைப் பரிசுத்தப்
 படுத்தும் படிவருகிறவன் எனலும், தேவர்களல்லா
 ௩ தவர்களுக்குப் பூசாரியாக இருக்கலாம்.—நாங்க
 னோ, எங்கள் தேவன் யெ கோ வா வா, நாங்கள்
 அவரை விட்டு நீங்கவில்லை; யெ கோ வா வின்
 ௪ டத்தில் ஆராதனைத்தொண்டிசெய்பவர்களாகிய ஆ
 சாரியர், ஆரோனின் வயிசத்தார், லேவியருந்தவ
 ௫ கள் தங்கள் தொழிலை நடப்பித்து வருகிறார்கள்.—
 ௬ அவர்கள் யெ கோ வா வுக்குக் காலமால்தோ
 றும் தகனபலிகளைத் தகிப்பார்கள், சுகந்தபத்
 தைக் காட்டுவார்கள், பரிசுத்தபீடத்தின்மேல் ச
 ௭ முகத்தப்பங்களைச் சேயிப்பார்கள், சாயங்கால்
 தோறும் எரியும்படி அகல்களுடன் பொற்செடி
 வினக்கை ஆயத்தம்பண்ணுவார்கள்; இப்படியே
 ௮ காட்டுகளை யெ கோ வா வின் கட்டளை யைப் பேணி
 நடக்கிறோம்; நீங்களோ
 9 அவரை விட்டு நீங்கினீர்கள்.—பாருங்கள், தே
 10 வன் எங்களுடைய சேனாபதி, அவர் எங்களோ
 டிருக்கிறார்; உங்களுக்கு விரோதமாய்ப் பயங்க
 ரத்தொளிசெய்யும்படி எக்காளமூதும் அவருடை
 11 ய ஆசாரியர்களும் எங்களோடிருக்கிறார்கள். ஆ,
 இலரவேல் சந்தியாரே, நீங்கள் உங்கள் பிதா
 12 களின் தேவனாகிய யெ கோ வா வுக்கு விரோ
 தமாயுத்தஞ்செய்யவேண்டாம்; நீங்கள் அனுச
 13 லம் பெறமாட்டீர்களென்றான்.
 14 யெ கோ வா வாய் பதிலிருந்த சிலரை அவர்கள்
 பின்புறத்தில் சுற்றிப்போகப்பண்ணினான்: இ
 15 வர்கள் யூதாவுக்கு முன்னிருந்தார்கள், பதிவரு
 தவர்கள் அவர்கள் பின்புறத்திலிருந்தார்கள்.—
 16 யூதா சனங்கள் திரும்பிப்பார்த்து, தங்களுக்கு
 முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக்கண்டு,
 17 யெ கோ வா வைநோக்கி ஒலமிட்டார்கள். ஆ
 18 சாரியர்கள் எக்காள மூதினார்கள்.—அப்பொழுது
 யூதாசனங்கள் ஆரவாரம் செய்தார்கள்: அவர்கள்
 19 ஆரவாரம் செய்தபொழுது, தேவன் அபியாவுக்
 20 கும் யூதாசனங்களுக்கு முன்னின்று, யெ கோ
 21 வாயையும் எல்லா இலரவேலரையும் முறிய
 22 வ அடித்தார்.—இலரவேல் சந்தியார் யூதா சனங்
 23 களுக்கு முன்னின்று ஓடினார்கள்: தேவன் அ
 24 வர்களை இவர்களுக்கையில் ஒப்பித்தார்.—அபியா
 25 வும் அவன் சனங்களும் மகா சங்கரமாக அவர்
 26 களைச் சங்கரித்தார்கள்: அதினால் இலரவேல
 27 ருக்குள் பரிட்சிக்கப்பட்ட ஐந்து லட்சம் சனங்
 28 கள் கொலையுண்டார்கள்.—இலரவேல் சந்தி
 29 யார் அக்காலத்தில் வசமாக்கப்பட்டார்கள்; யூதா

வயிசத்தாரோ, தங்கள் பிதாக்களின் தேவனாகி
 ய யெ கோ வா வைச் சார்ந்து நின்றபடியினால்
 மேற்கொண்டார்கள்.—பின்பு அபியா, யெ கோ
 30 வாயைப் போல உங்களுக்காகப் பூசாரிகளையும் அதின்
 31 கிராமங்களும், இஷாணமும் அதின்கிராமங்களும்,
 32 எப்ராயீமும் அதின் கிராமங்களாகிய பட்ட
 33 ணங்களைப் பிடித்துக்கொண்டான்.—அபியாவின் உ
 34 காலத்தில் பின்னும் யெ கோ வாயும் பெலன்
 35 கொன்னவில்லை: அவன் சாகும்படி யெ கோ
 36 வா அவனைவாதித்தார்.
 37 அபியாவரவரப்பெலன் கொண்டான்: அவன் உ
 38 க பதினான்கு வயதில் அவன் வளக்குச்செய்து, இரண்டு
 39 பூசாரியும் பதினான்கு வயதில் அவன் பெற்றான்.—
 40 அபியாவின் மற்றக்கிராமங்களும், அவன் நடை
 41 யும், அவன் வளக்கிடங்களும், நீர்க்கதரிசியாகிய
 42 இத்தோவின் புத்தகத்தில் எழுதியிருக்கின்றன.
 43 யெ கோ வா வின் அதிகாரம்.
 44 க. ஆசா தெய்வபூசையை அகற்றல்: சு. துருக்கங்க
 45 ளினாலுஞ் சேனைகளினால் தன் இராச்சியத்
 46 தை விட்டுப்படுத்தல்: க. யெ கோ வா வின் உ
 47 தவியினால் சத்துருக்களைச் செய்தல்.
 48 பின்பு அபியா தன்முன்னோருடன் மகாநித்தி
 49 க ரையடைந்தான், அவர்கள் அவனைத்தாலின் ந
 50 கரத்தில் அடக்கம்பண்ணினார்கள்: அவனுக்குப்
 51 பின் அவன் புத்திரனாகிய ஆசா இராசாவானான்.
 52 அவன் காலத்தில் தேசம்பத்துவருந்ருமாக அமைதி
 53 யாயிருந்தது.—ஆசா தன் தேவனாகிய யெ கோ
 54 வா வின் பார்வைக்கு நன்மையுஞ்செய்வையுமா
 55 னதைச் செய்தான்.—அந்நிய தேவர்களின் வே
 56 க திகைகளையும் உயர்ந்தஸ்தானங்களையும் அகற்றி,
 57 விக்கிரகங்களைத்தகர்த்து, அஷரிமரங்களைச் சே
 58 தித்து,—யூதாவயிசத்தார் தங்கள் பிதாக்களின் தே
 59 வனாகிய யெ கோ வா வைத்தேடவும், அவர்
 60 விதிப்பிரமாணத்திற்கும் கட்டளைக்கு மேற்க
 61 செய்வதும், அவர்களுக்குக் கட்டளையிட்டான்.—
 62 இன்னும் அவன் யூதாவின் சகல நகரங்களினின்
 63 று உயர்ந்தஸ்தானங்களையும் சூரியவிக்கிரகங்
 64 களையும் அகற்றிவிட்டான்: அதினால் இராச்சியம்
 65 அவனுக்கு முன் அமைதியாயிருந்தது.
 66 யெ கோ வா அவனை இளைப்பாறும்படி செய்
 67 தபின்பு, அக்காலத்தில் யுத்தமில்லாமல் தேசம் அ
 68 மைந் திருந்தபடியால், அவன் யூதாவின் மதில் சுற்
 69 ரிய நகரங்களைக்கட்டினான்.—அவன் யூதாவயி
 70 சத்தாரைநோக்கி, நாம் நம்முடைய தேவனாகி
 71 ய யெ கோ வா வைத்தேடினோம், நாம்தேடின
 72 படியினால் காண்குதிகையிலும் நமக்கு இளைப்பா
 73 றுதலையருளினார், ஆதலால் தேசம் நமக்கு முன் அ
 74 மைந் திருக்கையில் இந்த நகரங்களைக்கட்டி, அ
 75 வைகளுக்கு மதில்களையும், கோபுரங்களையும்,
 76 வாசல்களையும், தாழ்களையுஞ்செய்வோமாக என்
 77 றான். அப்படியே அவர்கள் கட்டி வாழ்வடைந்

(க) அதி. 10. 108. 109. யாத். 2. ௧. ௧01. யாத். 2. ௧. ௧. (யெ) அதி. 10. 108. 109. யாத். 2. ௧. ௧. 101. 102. 103. 104. 105. 106. 107. 108. 109. 110. 111. 112. 113. 114. 115. 116. 117. 118. 119. 120. 121. 122. 123. 124. 125. 126. 127. 128. 129. 130. 131. 132. 133. 134. 135. 136. 137. 138. 139. 140. 141. 142. 143. 144. 145. 146. 147. 148. 149. 150. 151. 152. 153. 154. 155. 156. 157. 158. 159. 160. 161. 162. 163. 164. 165. 166. 167. 168. 169. 170. 171. 172. 173. 174. 175. 176. 177. 178. 179. 180. 181. 182. 183. 184. 185. 186. 187. 188. 189. 190. 191. 192. 193. 194. 195. 196. 197. 198. 199. 200. 201. 202. 203. 204. 205. 206. 207. 208. 209. 210. 211. 212. 213. 214. 215. 216. 217. 218. 219. 220. 221. 222. 223. 224. 225. 226. 227. 228. 229. 230. 231. 232. 233. 234. 235. 236. 237. 238. 239. 240. 241. 242. 243. 244. 245. 246. 247. 248. 249. 250. 251. 252. 253. 254. 255. 256. 257. 258. 259. 260. 261. 262. 263. 264. 265. 266. 267. 268. 269. 270. 271. 272. 273. 274. 275. 276. 277. 278. 279. 280. 281. 282. 283. 284. 285. 286. 287. 288. 289. 290. 291. 292. 293. 294. 295. 296. 297. 298. 299. 300. 301. 302. 303. 304. 305. 306. 307. 308. 309. 310. 311. 312. 313. 314. 315. 316. 317. 318. 319. 320. 321. 322. 323. 324. 325. 326. 327. 328. 329. 330. 331. 332. 333. 334. 335. 336. 337. 338. 339. 340. 341. 342. 343. 344. 345. 346. 347. 348. 349. 350. 351. 352. 353. 354. 355. 356. 357. 358. 359. 360. 361. 362. 363. 364. 365. 366. 367. 368. 369. 370. 371. 372. 373. 374. 375. 376. 377. 378. 379. 380. 381. 382. 383. 384. 385. 386. 387. 388. 389. 390. 391. 392. 393. 394. 395. 396. 397. 398. 399. 400. 401. 402. 403. 404. 405. 406. 407. 408. 409. 410. 411. 412. 413. 414. 415. 416. 417. 418. 419. 420. 421. 422. 423. 424. 425. 426. 427. 428. 429. 430. 431. 432. 433. 434. 435. 436. 437. 438. 439. 440. 441. 442. 443. 444. 445. 446. 447. 448. 449. 450. 451. 452. 453. 454. 455. 456. 457. 458. 459. 460. 461. 462. 463. 464. 465. 466. 467. 468. 469. 470. 471. 472. 473. 474. 475. 476. 477. 478. 479. 480. 481. 482. 483. 484. 485. 486. 487. 488. 489. 490. 491. 492. 493. 494. 495. 496. 497. 498. 499. 500. 501. 502. 503. 504. 505. 506. 507. 508. 509. 510. 511. 512. 513. 514. 515. 516. 517. 518. 519. 520. 521. 522. 523. 524. 525. 526. 527. 528. 529. 530. 531. 532. 533. 534. 535. 536. 537. 538. 539. 540. 541. 542. 543. 544. 545. 546. 547. 548. 549. 550. 551. 552. 553. 554. 555. 556. 557. 558. 559. 560. 561. 562. 563. 564. 565. 566. 567. 568. 569. 570. 571. 572. 573. 574. 575. 576. 577. 578. 579. 580. 581. 582. 583. 584. 585. 586. 587. 588. 589. 590. 591. 592. 593. 594. 595. 596. 597. 598. 599. 600. 601. 602. 603. 604. 605. 606. 607. 608. 609. 610. 611. 612. 613. 614. 615. 616. 617. 618. 619. 620. 621. 622. 623. 624. 625. 626. 627. 628. 629. 630. 631. 632. 633. 634. 635. 636. 637. 638. 639. 640. 641. 642. 643. 644. 645. 646. 647. 648. 649. 650. 651. 652. 653. 654. 655. 656. 657. 658. 659. 660. 661. 662. 663. 664. 665. 666. 667. 668. 669. 670. 671. 672. 673. 674. 675. 676. 677. 678. 679. 680. 681. 682. 683. 684. 685. 686. 687. 688. 689. 690. 691. 692. 693. 694. 695. 696. 697. 698. 699. 700. 701. 702. 703. 704. 705. 706. 707. 708. 709. 710. 711. 712. 713. 714. 715. 716. 717. 718. 719. 720. 721. 722. 723. 724. 725. 726. 727. 728. 729. 730. 731. 732. 733. 734. 735. 736. 737. 738. 739. 740. 741. 742. 743. 744. 745. 746. 747. 748. 749. 750. 751. 752. 753. 754. 755. 756. 757. 758. 759. 760. 761. 762. 763. 764. 765. 766. 767. 768. 769. 770. 771. 772. 773. 774. 775. 776. 777. 778. 779. 780. 781. 782. 783. 784. 785. 786. 787. 788. 789. 790. 791. 792. 793. 794. 795. 796. 797. 798. 799. 800. 801. 802. 803. 804. 805. 806. 807. 808. 809. 810. 811. 812. 813. 814. 815. 816. 817. 818. 819. 820. 821. 822. 823. 824. 825. 826. 827. 828. 829. 830. 831. 832. 833. 834. 835. 836. 837. 838. 839. 840. 841. 842. 843. 844. 845. 846. 847. 848. 849. 850. 851. 852. 853. 854. 855. 856. 857. 858. 859. 860. 861. 862. 863. 864. 865. 866. 867. 868. 869. 870. 871. 872. 873. 874. 875. 876. 877. 878. 879. 880. 881. 882. 883. 884. 885. 886. 887. 888. 889. 890. 891. 892. 893. 894. 895. 896. 897. 898. 899. 900. 901. 902. 903. 904. 905. 906. 907. 908. 909. 910. 911. 912. 913. 914. 915. 916. 917. 918. 919. 920. 921. 922. 923. 924. 925. 926. 927. 928. 929. 930. 931. 932. 933. 934. 935. 936. 937. 938. 939. 940. 941. 942. 943. 944. 945. 946. 947. 948. 949. 950. 951. 952. 953. 954. 955. 956. 957. 958. 959. 960. 961. 962. 963. 964. 965. 966. 967. 968. 969. 970. 971. 972. 973. 974. 975. 976. 977. 978. 979. 980. 981. 982. 983. 984. 985. 986. 987. 988. 989. 990. 991. 992. 993. 994. 995. 996. 997. 998. 999. 1000.

அ தாரர்கள்.—ஆசாவுக்கு, யூதாவமிசத்தில் பரிசையையும் ஈட்டியையும்பிடித்த மூன்றுலட்சஞ்சேனைகளும், பேன்யமீனியரில்பரிசைசகளைப்பிடித்தவர்களும் வில்வீரருமாகிய இரண்டெலட்சத்து எண்பதின்னாயிரஞ்சேனைகளுமுள்ளுந்தாரர்கள்: இவர்கள் யாவரும் பராக்கிரமவீரர்.

க கூவுதியனாகிய சேரா, பத்திலட்சஞ்சேனைகளோடும் முந்துறு ரதங்களோடும் இவர்களுக்கு விரோதமாய்ப்புறப்பட்டு மாறேஷாவரைக்கும்

ய வந்தான்.—அதினால் ஆசா அவனுக்கு விரோதமாய்ப்புறப்பட்டு, மாறேஷாவிலுள்ள சிபாத்தாவெண்ணூர் தாழ்த்தியுமியலே போருக்கணிவருத்தான்.—ஆசா தன் தேவனாகிய யெகோவாவைநோக்கி, ஓலமிட்டு, யெகோவாவே பலவாளைக்கொண்டாவது பலவீனைக்கொண்டாவது சகாயஞ்செய்வது உமக்கொரு காரியமல்ல; எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்குச் சகாயஞ்செய்யும்; நாங்கள் உம்மைச் சார்ந்து, உமது நாமத்தில் இத்தச்சனத்திரளுக்கு விரோதமாய்ப்போகிறோம். யெகோவாவே, நீரே எங்கள் தேவன்; மனிதர்உம்மைமேற்கொ

வென்னவிடாதிரும் என்றான்.—பின்பு யெகோவா ஆசாவுக்கும் யூதாவமிசத்தாருக்குமுன்னின்றவ கூவுதியரை முறிய அடித்தபடியினால், கூவுதியர் ஒடிப்போனார்கள்.—ஆசாவும் அவனோடிருந்தசனங்களும் கெரார்வரைக்கும் அவர்களைத்தொடர்ந்தார்கள். கூவுதியர் பெலன்கொள்ளாதபடி முறிய அடிக்கப்பட்டார்கள்: அவர்கள் யெகோவாவுக்கும் அவர் சேனைக்குமுன் முறிய அடிக்கப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய பொருளை மிகுதியாகக்கொண்டாயிட்டார்கள்.—

யச கெராவுக்கு காண்கிறகையிலுமுள்ள சகல நகரத்தாரிலும் யெகோவாவின் பயம்வந்தபடியால், அவர்கள் இவர்களைமுறிய அடித்து, சகல நகரங்களிலும் கொன்றையிட்டார்கள்; அவைகளிலுள்ள கொன்றைப்பொருள் மிகுதியாயிருந்தது.—அவர்கள் அவர்களுடைய மிருகவீவன்களின்கொட்டங்களை அழித்து, மிகுதியான ஆடுகளையும் ஒட்டகங்களையும் பிடித்துக்கொண்டெயெருஷலேமுக்குத்திரும்பினார்கள்.

யௌ. அதிகாரம்.

க. அசரியா எண்ணுந்தரிசு தேவவாக்குத் தெரிவித்தல்: அவ்வாக்கியத்தினியித்தஞ்சனங்கள் உடன்படிக்கை பண்ணல்: யச. தேவபூசை செய்தினியித்தம் இராசாத்தி தள்ளப்படல்: யஅ. சிவேதிக்கப்பட்டபொருள் ஆலயத்திலே கொண்டுவரப்படல்.

ஒதெத்தின் புத்திரனாகிய அசரியாவின்மேல் தேவனுடைய ஆவி அமர,—அவன் ஆசாவைச் சந்திக்கும்படிபுறப்பட்டு அவனைநோக்கி, ஆசாவே,

யூதாவமிசத்தாரே, பேன்யமீன் வமிசத்தாரே, நீங்கனெல்லாரும் என்னைக்கேளுங்கள்; நீங்கள் யெகோவாவுடனிருக்கையில் அவர் உங்களுடனிருக்கிறார்; நீங்கள் அவரைத்தேடினால், அவரைக்காண்பீர்கள்; நீங்கள் அவரைவிட்டு நீங்கினால், அவர் உங்களைவிட்டு நீங்குவார்.—முன்னெநெநொளாக இலரவேலருக்கு மெய்த்தேவனுமில்லை, போதிக்கிற ஆசாரியனுமில்லை, வேதப்பிரமாணமுமில்லை.—அவர்கள் தங்கள் ஆபத்தில் இலரவேலின் தேவனாகிய யெகோவாவின் பட்சத்திரும்பி அவரைத்தேடினபொழுது, அவரை அவர்கள் காணப்பெற்றார்கள்.—அக்காலங்களிலே போகிறவனுக்காவது வருகிறவனுக்காவது ஆறுதல்சுற்றாமில்லை; தேசத்தாரனை வருக்கும் மிகவுங்கிலேசமிருந்தது.—தேவன், சகலவித ஆபத்தினாலும் அவர்களைக் கிவெசப்படுத்தினபடியினால், ஒரு வமிசத்தார் மற்றவமிசத்தாரையும், ஒரு நகரத்தார் மற்ற நகரத்தாரையும் கொறுக்கினார்கள்.—இப்பொழுது நீங்கள் உற்சாகங்கொள்ளுங்கள், உங்களைக்கொண்டெயெருக்கவிடாதிருங்கள், அதினால் உங்க்கிரியைகள் சித்தியாகுமென்றான்.—தீர்க்கதரிசியாகிய ஒதெத்த்சொல்லிய தீர்க்கதரிசனமாகிய இவ்வாக்கியங்களைக்கேட்டபொழுது ஆசா உற்சாகங்கொண்டு, யூதா பேன்யமீனின் முழுத்தேசத்தினின்றும், எப்ராயீம் மலையில்தான்பிடித்த நகரங்களினின்றும், அருவருப்பான விக்கிரகங்களை அகற்றி யெகோவாவின் மண்டபத்துக்கு முன்னிருந்த யெகோவாவின் வேதிகையைத்திரும்பவுமுண்டாக்கினான்.—அவன் யூதா பேன்யமீனின் சனங்களும், எப்ராயீமிலும், மறவேயிலும், ஷிமியோனிலும் இருந்துவந்த புறதேசத்தாரமாகிய சகலரையும் கூடிவரச்செய்தான். அவன் தேவனாகிய யெகோவா அவனோடிருக்கிறதைக்கண்டு, இலரவேலினின்றும் சனங்க்கிரளாய் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள்.—ஆசா அரசாண்ட பதினைந்தாம வருஷத்தில் மூன்றாம் மாதத்திலே யெருஷலேமில் அவர்கள் கூடிவந்தார்கள்.—அவர்கள், தாங்கள்கொண்டுவந்தகொண்டைப்பொருளில் அக்காலத்தில் யெகோவாவுக்கு எழுதுறுமாகென்பும் ஏழாயிரம் ஆடுகளையும் பவியீட்டு,—தங்கள்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவைத் தங்கள் பூரண இருதயத்தோடும் பூரண ஆத்துமத்தோடுத்தேடவேண்டமென்றும்,—சிறியோராவது பெரியோராவது, புருஷராவது மகஸ்திரியாவது, இலரவேலின்தேவனாகிய யெகோவாவைத் தேடாதவர் யாவருங் கொலை செய்யப்படவேண்டமென்றும், உடன்படிக்கை செய்தார்கள்.—அவர்கள் உரத்த சத்தத்தோடும், யச ஆரவாரத்தோடும், எக்காளங்களோடும், பூரிகை

(க) அதி.யச.அ. யோசு.யெ.சச. (யச) யாத்.யச.ய. சங்.உஉ.இ. க.சாமு.யச.சு. க.சாமு.யச.சசு. நீதி.யஅ.ய. (யஉ) அதி.யச.யெ. (யசு) ஆதி.யச.யசு. (யச) ஆதி.யசு.இ.—(யெ. அதி. க.) எண்.உச.உ. நியா.க.ய. (உ) யாக்.ச. அ. வச.ச.யெ. க.நாளா.உஅ.க. அதி.க.க.யஉ.யசு. எரே.உசு.யசு. மத்.எ.எ. அதி.உசு.உய. (க) ஒசி.க.சு. லேவி.ய. ய. (ச) உபா.ச.உசு. (இ) நியா.இ.சு. (சு) மத்.உசு.எ. (அ) அதி.யசு.யசு. (க) அதி.யசு.யசு. (யச) அதி.யசு.யெ. அதி.யசு.யசு. (யசு) யாத்.உஉ.உய. உபா.யசு.இ.யெ. உ.இரா.உசு.க. நியி.ய.உசு.

கன் இராசாவிடத்தில் காணிக்கை கொண்டவர்கள்: ௮௨. அவன்மேன்மையையும் சேனைகளையும் வருணித்தல்.

அவனுக்குப்பின்பு அவன்புத்திரனாகிய யோஷாபாத் இராசாவாகி, இலரவேலருக்கு விரோதியாய்த்தன்னைப்பெலப்படுத்தினான். - யூதாவின் சகல அரணை நகரங்களிலும் சேனைகளை வைத்ததும், யூதாதேசத்திலும், தன்பிதாவாகிய ஆசாபிடித்த எப்ராயீலின் நகரங்களிலுந்தானையங்களையும் ஏற்படுத்தினான். - யோஷாபாத், பாகால்களைத்தேடாமல், தன்பிதாவின் தேவனாகிய யெகோகாவா வைத்தேடி, அவர்கட்டளைகளைப்பேணி, - இலரவேலருடைய கிரியைகளின்படி நடவாமல், தன்பிதாவின் நெறியிலும் தாலீதின் நெறிகளிலும் நடந்தபடியால், யெகோகாவா அவனோடுருந்தார். - ஆதலால் யெகோகாவா அவன்கையில் இராச்சியத்தைத்திடப்படுத்தினார்; யூதாசனங்களையாவரும் யோஷாபாத் தினிடத்தில் காணிக்கைகளைக் கொண்டவந்தார்தான்: அவன் செல்வத்திலுங்கணத்திலும் விருத்தியடைந்தான். - யெகோகாவாவின் நெறிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது; அவன் யூதாவினின்ற உயர்ந்தல்தானங்களையும் அஷரிமங்களையும் அகற்றினான்.

பின்பு அவன் அரசாண்டமுன்றும் வருஷத்திலே, யூதாநகரங்களிலேபோதிக்கும்படிதன் அதிபதிகளாகிய பென்னாயில், ஒபதியா, சகரியா, சிதனேல், மீகாயாவு என்பவர்களுக்குக்கட்டளை அனுப்பினான். - அவர்களுடன் ஷிமாயியா, சிதனியா, சிபதியா, அசாகேல், ஷிமிராமொத், இகோனாதன், அதொனியா, தோபியா, தோபாதொனியா என்னும் லேவியரையும், அவர்களோடு இலேஷாமா, யெகோராமென்னும் ஆசாரியர்களையும் அனுப்பினான். - அவர்கள் யூதாசனங்களுக்குப்போதித்தார்கள்; அவர்கந்தங்களிடத்தில் யெகோகாவாவின் வேதபிரமாணத்தின் புத்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவெங்குமுள்ள சகலநகரங்களிலுந்திரிந்துசனங்களுக்குப்போதித்தார்கள்.

யூதாவைச்சுற்றியிருந்த தேசங்களின்சகல இராச்சியத்தாரும் யோஷாபாத்தை எதிர்த்து யுத்தஞ்செய்யாதபடி, யெகோகாவாவன்பயம் அவர்கன்மேலிருந்தது. - பெலிஸ்தியா சிலர், யோஷாபாத்துக்குக் காணிக்கைகளையுந் திறையாக வெள்ளியையுங் கொண்டவந்தார்கள்: அரசியர் அவனுக்கு ஏழாயிரத்தொழுதுறு ஆட்டிக்கடாக்களையும், ஏழாயிரத்தொழுதுறு வெள்ளாட்டிக்கடாக்களையும், நிரை கிரையாகக் கொண்டவந்தார்கள்.

யோஷாபாத் விருத்தியடைந்து மிகப்பெரியவனானான்; யூதாதேசத்தில் துருக்கங்களையும் களஞ்சியப்பட்டணங்களையும் கட்டினான். - அவன்

யூதா நகரங்களில் வெகு கிரியைகளை நடப்பித்தான்: பராக்கிரமசாலிகளாகிய படைஞர் யெரூஷலேமியிலே தங்கினார்கள். - அவரவர் பிதாவமி ஸ்சப்படி அவர்கள் தொகையாவது: யூதாவமிசத்தில் ஆயிரவருக்கதிபதிகளுக்குள் அத்தொபிரதானி, அவனோடுகூடிய பராக்கிரமவீரர்கள் மூன்றலட்சம்பேர். - அவனுக்குக்கீழ்ச்சேனையென வகுத்து, அவனுடன் கூடியவர்கள் இரண்டிலட்சத்தென்பதியிரம்பேர். - மற்றவன் மணப்பூரு யெகவமாய்த்தன்னைத் தேவனுக்கொப்பித்த சிக்ரியின்புத்திரனாகிய அமசியா, அவனோடுகூடிய பராக்கிரமவீரர்கள் இரண்டு லட்சம்பேர். - பேனயா லெமீவமிசத்தில் பராக்கிரமவீரன் இலியாதா, அவனோடுகூடிய வில்லும் பரிசையுந்தரித்தவர்கள் இரண்டு லட்சம்பேர். - மற்றவன் யோசாபாத், ௮௮ அவனோடுகூடிய யுத்தசன்னத்தர்கள் ஒரு லட்சத்து என்பதியிரம்பேர். - இராசா யூதாதேசமு யெகமுவதிலுமுள்ள நகரங்களில் வைத்திருந்தவர்களையன்றி, இவர்கள் இராசாவிடத்தில் பரிசாரகராயிருந்தார்கள்.

௮௮. அதிகாரம்.

க. யோஷாபாத் ஆகாப்போடே சம்பந்தங்கலத்தல்: அவனோடேரா மொத்திலியாத்துக்குப்போதல்: ச. மீகாயாவென்னுந்தீர்க்கதரிசியின்சொற்படி ஆகாப் யுத்தத்தில் கொல்லப்பட்டல்.

யோஷாபாத், செல்வத்திலுங்கணத்திலும் விருத்தியடைந்து, ஆகாப்புடன் சம்பந்தங்கலந்தான். - சிலவருஷத்துக்குப்பின் ஷமாரியாவில் ஆகாப்பிடத்தில்போனான். ஆகாப், அவனுக்கும் அவனோடுகூடிய சனங்களுக்கும் மிகுதியான ஆடுமொடுகளை அடித்து, அவனைரா மொத்திலியாத்துக்குத்தன்னுடன்போரும்படி செய்தான். - இலரவேலரின் இராசாவாகிய ஆகாப், யூதாவின் இராசாவாகிய யோஷாபாத்தைநோக்கி, நீர் ராமொத்திலியாத்துக்கு என்னுடன் வருவீராவென்று கேட்க, இவன் அவனைநோக்கி, நானேநீர், என்சனங்களே உம்முடைய சனங்கள், ஆதலால் நாங்கள் யுத்தத்தில் உம்முடனிருப்போம் என்றான்.

பின்னும் யோஷாபாத், இலரவேலரின் இராசாவைநோக்கி, இன்றைக்கு யெகோகாவாவின் வாக்கு இன்னதென்று கேட்டறியுமென்றான். - அப்பொழுது இலரவேலரின் இராசா, ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் காவலாச்செய்து, அவர்களைநோக்கி, நான் ராமொத்திலியாத்துக்கு விரோதமாயுத்தஞ்செய்யப்போகவேண்டுமா, பொறுத்திருக்கவேண்டுமாவென்று கேட்க, அவர்கள், போம், தேவன் இராசாவின் கையில் ஒப்பிப்பார் என்றார்கள். - யோஷாபாத், இவர்களை யன்றி இங்கே யெகோகாவாவின் தீர்க்கதரிசியில் ஸ்யா; அவனிடத்தில் கேட்டறியவேண்டுமென்றான். - அதற்கு இலரவேலரின் இராசா யோஷாபாத்தைநோக்கி, இன்னும் இம்லாவின் புத்தி

(க) க. இரா. ௮௮. ௨௪. (உ) அதி. ௮௮. ௮. (ச) க. இரா. ௮௨. ௨௮. (இ) க. சாமு. ௮. ௨௪. க. இரா. ௮. ௨௪. (ஈ) க. இரா. ௨௨. ௪௩. (எ) அதி. ௮௮. ௩. (ஊ) அதி. ௩௮. ௩. நிதி. ௮. ௪. (ஐ) ஆதி. ௩௮. ௩. (யக) உ. சாமு. ௮. ௨. (யக) நியா. ௮. ௨. க. (யக) ௮. ௨. - (ய௮. அதி. ௧.) அதி. ௮௮. ௩. இரா. ௮. ௮. (உ) க. இரா. ௨௨. ௨. (ச) க. சாமு. ௨௩. ௨. ௪. ௩. உ. சாமு. ௨. ௧.

ரணுகிய மீகாயா என்றொருவனிருக்கிறான்: அவனைக்கொண்டு யெகோவாவிடத்தில் கேட்டறியலாம்; அவன் என்னைக்குறித்துத் தீமையை யன்றி நன்மையைத் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறதில்லை: அதிலால் அவனைவெறுக்கிறென்று சொல்ல, யோஷாபாத், இராசா அப்படிச் சொல்லலாகாதென்றான்.—அப்பொழுது இஸரவேலரின் இராசா அதிபதி ஒருவனைக் கூப்பிட்டு, இம்லாவின் புத்திரானுகிய மீகாயாவை விரைவில் அழைத்துவாவென்றான்.—இஸரவேலரின் இராசாவும் யூதாதேசத்தின் இராசாவாகிய யோஷாபாத்துத் தன் தன் இராசவஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, ஷமாரியாவின் வாசலுக்குச் சமீபத்திலுள்ள சமமானஸ்தானத்திலே தன் தன் ஆசனத்தில் வீற்றிருந்தார்கள்: தீர்க்கதரிசிகளெல்லாரும் அவர்கள் சமுதத்தில் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.—இன்னொருவன் புத்திரானுகிய சிதிகியா, இருப்புக்கொம்புகளையுண்டாக்கி, இவைகளினால் நீர் ஐரியரை நாசப்படுத்தும்வரைக்கும் முட்டிப்போடுவீரென்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.—
 106 அவ்வண்ணமே தீர்க்கதரிசிகளையாவரும், நீர் ராமொத் கிவியாத்துக்குப்போய்; அனுகூலமாவதாக: யெகோவா அதை இராசாவின் கையில் ஒப்பிப்பாரென்று தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.—
 107 மீகாயாவை அழைக்கப்போன தூதன் அவனை நோக்கி, கேளும், தீர்க்கதரிசிகளின் வாக்குகள் ஒருமித்து இராசாவுக்கு நன்மையைச் சொல்லுகின்றன; உம்முடையவாக்கும் அவர்களிலொருவன் வாக்குப்போலாவதாக, நீரும் நன்மையைச் சொல்லுமென்று சொல்ல, —மீகாயா, யெகோவா நித்தியரானால், எந்தேவன் எனக்குச் சொல்வதையே நான் சொல்லுவேனென்றான்.—அவன் இராசாவிடத்தில் வந்தபொழுது இராசா அவனை நோக்கி, மீகாயாவே, நான்க் ராமொத் கிவியாத்துக்கு விரோதமாய்த்தன் செய்யப்போகவேண்டுமொ, பொறுத்திருக்க வேண்டுமென்று கேட்க, அவன், போம், உமக்கு அனுகூலமாவதாக; அவர்கள் இராசாவின் கையில் ஒப்பிக்கப்படுவார்கள் என்றான்.—இராசா அவனை நோக்கி, நீ யெகோவாவின் நாமத்தைக் கொண்டு உண்மையை யன்றி மற்ரென்றுஞ் சொல்லாதபடிக்கு நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டுமென்று சொல்ல, —இவன், மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல இஸரவேலரெல்லாரும் மலைகளின்மேல் சிதறுண்டதைக்கண்டேன்: அப்பொழுது யெகோவா, இவர்களுக்கு ஆண்டவனில்லை; இவர்களையாவும் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சுகமே திரும்பிவிட்டமென்று சொன்னார் என்றான்.—அதினால் இஸரவேலரின் இராசா யோஷாபாத்தை நோக்கி, இவன் என்னைக்குறித்துத் தீமையை யன்றி நன்மையைத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறதில்லையென்று நான் உயமக்குச் சொல்லவில்லையா வென்றான்.—பின்

னும் இவன், யெகோவாவின் வாக்கைக்கேளும், நான் யெகோவா தமது ஆசனத்தின்மேல் வீற்றிருக்கவும், அவர் சமீபத்தில் அவர் வலப்புறத்திலும் அவர் இடப்புறத்திலும் வாணத்தின் சமஸ்த யேனைகளும் நிற்றவுங்கண்டேன்.—அப்பொழுது யெகோவா, ஆகாப், ராமொத் யெகிவியாத்துக்குப்போய் அங்கேமாளும்படி அவனை எவகிறவன் யாவனென்று கேட்க, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.—பின்பு ஒரு ஆவிவந்து யெகோவாவுக் உலகு முன்னின்று நான் அவனை எவவேனென்றது. அதற்கு யெகோவா எப்படியென்று கேட்க, —அது, நான் போய் அவனுடைய சகலதீர்க்கதரிசிகளின் வாயிலும் பொய்பிறப்பிக்கும் ஆவியாயிருப்பேனென்றது. அதற்கு அவர், நீ அவனை எவியேற்கொள்வாய்; நீ புறப்பட்டுப்போ, அப்படிச் செய்யென்றார்.—கேளும், இப்பொழுது உயெகோவா இந்தத் தீர்க்கதரிசிகளின் வாயிலும் பொய்பிறப்பிக்கும் ஒரு ஆவியையிட்டார், யெகோவா உம்மைக்குறித்துத் தீமையாகிய வாக்குச்சொன்னாரென்றான்.—அப்பொழுது கின் உலகு அவன் புத்திரானுகிய சிதிகியா சமீபத்துப்போய், மீகாயாவின் கண்ணத்தில் அடித்து, யெகோவாவின் ஆவி உன்னுடனே பேசும்படி எந்த வழியாய் என்னை விட்டு வந்ததென்றான்.—அதற்கு மீகாயா, நீ ஒளித்துக்கொள்ளும்படி ஒரு உசு அந்தரங்க அறையில் பிரவேசிக்கும் அத்தினத்தில் அறிவாயென்றான்.—பின்பு இஸரவேலரின் உடலு இராசா, மீகாயாவைப் பிடித்து, நகரத்தின் அதிபதியாகிய ஆமோனிடத்திலும் இராசாவின்புத்திரானுகிய யோவாஷிடத்திலும் கொண்டுபோய் விட்டிடு, —இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, உசு நான் சுகமே திரும்பிவருமளவும் இவனுக்குத் துக்கத்தின் அப்பறும் துக்கத்தின் சலமுல் கொடுத்து ஆதரித்துக்கொள்ளுங்கொண்டென்று, இராசா சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கொண்டென்றான்.—அதினால் மீகாயா, நீர் எவ்வீதமும் சுகமே திரும்பிவந்தால் யெகோவா என்னைக் கொண்டு வாக்கிடவில்லையென்றான். பின்னும் அவன், சனங்களை, நீங்கெல்லாரும் கேட்டுக்கொள்ளுங்கள் என்றான்.—இஸரவேலரின் இராசாவும் யூதாதேசத்து இராசாவாகிய யோஷாபாத்தும் ராமொத் கிவியாத்துக்குப்புறப்பட்டுப்போகையில், —இஸரவேலரின் இராசாயோஷாபாத்தை நோக்கி, நான் வேஷமாறிக்கொண்டெயுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ உமது இராசரிக்க வஸ்திரங்களைத் தரித்துக்கொள்ளுமென்றான்: இஸரவேலரின் இராசா வேஷமாறிக்கொண்டு யுத்தத்தில் பிரவேசித்தான்.—ஐரியா கூவின் இராசா, தன்னோடு கூடிய ரதங்களின் சேர்ப்புகளை நோக்கி, நீங்கள் இஸரவேலரின் இராசாவோடன்றி, மற்றச்சிறியோர் பெரியோருடன் யுத்தஞ்செய்யவேண்டாமென்று கட்டளையிட்டி

(106) எண். உ.உ.வடி, உயி, கூடு. க. இரா. உ.உ.யி. (உயி) யோபு. க.க. (உ.உ) யோபு. ய.உ.யி.க. ஏசா. யி.க.யி. எசேசு: யி.க.க. (உ.க) எரே. உ.யி.உ. மாற். யி.க.க. அ.ப.உ.க.உ. (உ.க) அதி. யி.க.யி.

கூச ருந்தான்.—இரதங்களுக்கு அதிபதிகள் யோஷாபாதத்தைக்கண்டபொழுது, இவனே இலரவேலரின் இராசாவென்றுசொல்லி யுத்தஞ்செய்யும்படி அவனைவளைந்துகொள்வா, யோஷாபாத் குரவிட்டான்: யெகோவா அவனுக்குத்துணை செய்தார், தேவன், அவர்கள் அவனைவிட்டுப்

கூஉ போகும்படிபண்ணினார்.—இரதங்களின் அதிபதிகள் அது இலரவேலரின் இராசாவல்லவென்றுகண்டபொழுது, அவனைத்தொடராமல் திரும்

கூக பினார்கள்.—ஒருவன் இலக்குக்குரியாமல் தன்வில்லை நாணேற்றி, இலரவேலரின் இராசாவுக்குக் கவசமிடப்பட்ட சந்துகளுக்கிடையேபட எய்துவிட்டான்: அதினால் அவன் தன் இரதசாரதியைநோக்கி, எனக்குக்காயம்பட்டது: நீ உன் கையைத்திருப்பிச்சேனைகளுக்கப்பால் என்னை

கூச க்கொண்டுபோய் விடென்றான்.—அன்றைத்தினம் யுத்தம் அதிகரித்தது: இலரவேலரின் இராசா ஆரியருக்கு விரோதமாய்த்தன் இரதத்திலே சாயங்காலபரியந்தம் தரித்தான்: சூரியன் அஸ்தமயமாகிறபொழுது அவன் இறந்துபோனான்.

யகூ. அதிகாரம்.

க. யோஷாபாத் யெகுவென்னுந் தீர்க்கதரிசியினால் கண்டிக்கப்பட்டதன் இராச்சியத்தை விசாரிக்கப்பறப்பட்டல்: ௫. நியாயாதிபதிகளுக்கும்லேவியருக்கும் ஆசாரியருக்குமுணர்த்தல்.

யூதாதேசத்து இராசாவாகியயோஷாபாத், யெருஷலேமிலே தன் வீட்டுக்குச் சுகமே திரும்பினான்.—அனனியின் புத்திரனாகியயெகுவென்னுந்தரிசி, யோஷாபாத் இராசாவுக்கு எதிர்கொண்டு போய் அவனைக்கண்டு, பாலிகளுக்குத் துணைசெய்வதும், யெகோவாவைப்பகைப்பவர்களைநேசிப்பதும் உமக்குத்தகுதியா; இதினால் யெகோவாவின்விந்து உம்மிடத்தில் கோபம் புறப்பட்டுவந்தது.—ஆளுஞ் சற்கிரியைகள் உம்மிடத்தில் காணப்படுகின்றன, தேசத்தினின்று அஷாரிமரங்களை அகற்றினீர், தேவனைத்தேடும்படி உமது இருதயத்தை ஆயத்தப்படுத்தினீர் என்றுன்.—

பின்பு யோஷாபாத் யெருஷலேமிலே வாசம்பண்ணினான்: அவன் பேர்டேஷபாவினின்று எப்ராயீமலைவரைக்கும் சனங்களுக்குன்போய், அவர்களை அவர்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவின் பட்சத்தில் திருப்பினான்.

அவன் யூதாதேசத்திலுள்ள அரணை நகரங்களாகிய ஒவ்வொரு நகரத்திலும் நீதிபதிகளை ஏற்படுத்தி,—அந்த நீதிபதிகளைநோக்கி, நீங்கள் சாவதானமாய்க்காரியத்தைநடப்பியுங்கள்: மனிதருக்காகவல்ல, நீங்கள் நியாயம்விசாரிப்பதைப்பார்த்து உங்களோடிருக்கிற யெகோவாவுக்காக நியாயம்விசாரிக்கிறீர்கள்.—ஆதலால் யெகோவாவின்பயம் உங்களுக்குள் இருப்பதாக; நீங்கள்சாவதானமாகி, காரியத்தைநடத்துங்கள்:

எங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் அநியாயமும் முகத்தாட்சணியமும் பரிதானம் வாங்குதலுமில்லையென்றான்.

பின்னும்யோஷாபாத்யெருஷலேமிலே யெகோவாவின் நியாயவிசாரணைக்காகவும், வழக்குத்தீர்ப்புக்காகவும், லேவியரையும், ஆசாரியர்களையும், இலரவேலரின்பிரதானபிதாக்களின் சிலரையும் ஏற்படுத்தினான்.—அவர்கள் யெருஷலேமுக்குத்திரும்பிவந்தபொழுது அவன் அவர்களைநோக்கி, இரத்தப்பழியையும், வேதபிரமாணத்தையும், கட்டளையையும், விதிகளையும், நியாயப்பிரமாணங்களையும் பற்றும் எந்தக்காரியமும், நகரத்தொராகிய உங்கள் சகோதரருக்குள் நேடக்கும்பொழுது, அவர்கள் யெகோவாவின் சமுகத்தில் குற்றவாளியாய்ப்போகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கோபம்வராதபடிக்கும் அவர்களுக்கு உணர்த்துங்கள்.—நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, உண்மையுள்ளவர்களாகி, நேர்மையான இருதயத்துடன் இப்படிச்செய்யுங்கள்: செய்தால் நீங்கள் குற்றமற்றவர்களாயிருப்பீர்கள்.—கேளுங்கள், யெகோவாவின் சகலகாரியங்களிலும் பிரதான ஆசாரியனாகிய அமரியாவும், இராசாவின் சகலகாரியங்களிலும் இஷுமாவேலரின் புத்திரனும் யூதாவமிசத்தலைவனுமாகிய சிபதியாவும், உங்களுக்கு அதிகாரிகளாவார்கள்: லேவியரும் உங்களுக்கநீனமாக அதிபதிகளாயிருப்பார்கள். உற்சாகமாய் நடவுங்கள், யெகோவா, நல்லவரோடிருப்பார் என்றுசொல்லிக்கட்டளையிட்டான்.

உய. அதிகாரம்.

க. யோஷாபாத் பயமடைந்து உபவாசம் பண்ணும்படிக்கட்டளையிட்டல்: ௫. அவன்பிரார்த்தித்தல்: ௧௪. யாகசியேல் தீர்க்கதரிசனஞ் சொல்லல். உய. யோஷாபாத் பாடகரை ஏற்படுத்தல்: உஉ. சத்துருக்களைவசஞ்செய்தல்: உச. சனங்கள் செய்யப்பெற்றுத்திரும்பி வரல்: ௧௬. யோஷாபாத்நன்றாய் இராசரிக்கஞ்செய்தல்: ௧௭. அவன்செய்தகப்பல்கள் எவ்வேசரின்தீர்க்கதரிசனவாக்கியங்களின்படிசேதமாதல்.

இந்தக்காரியங்கள் நடந்தபின்பு, மோவாபு சந்ததியாரும், அம்மோன்சந்ததியாரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள சிலரும் யோஷாபாத்தக்கு விரோதமாயுத்தஞ்செய்யப்பறப்பட்டார்கள்.—அப்பொழுது ஒருவன் யோஷாபாத்திடத்தில் வந்து, சமுத்திரத்துக்கப்புறத்துள்ள ஆரியாவின் இப்புறத்திலிருந்து உமக்குவிரோதமாக வெகுசனங்கள் வருகிறார்கள்; பாரும், அவர்கள் ஐன்கெதியாகிய ஆசாசன் தாமாரிவிருக்கிறார்களென்றான்.—அதினால் யோஷாபாத் பயந்து, யெகோவாவைத்தே

(யகூ. அதி. உ.) கசாமு.க.ய. சங்.நாகூ.உக. அதி.கூஉ.உ௫. (க) அதி.யெ.ச.சு. எஸ்ரு.எ.அ. (ச) உபா.க.யெ. சங்.அ.உ.க. பிர.௫.அ. (எ) உபா.கூஉ.ச. உபா.ய.யெ. யோபு.கூச.யகூ. அப்.ய.கூச. ரோ.உ.யக. கொலோ.கூ.உ௫. க.பேதுரு.க.யெ. (க) உபா.யெ.அ., எண்.யகூ.சசு. எசேசு.கூ.யஅ. (ய) உ.சாமு.உகூ. (யக) க.நாளா.உகூ.கூய. அதி.யெ.உ.—(உய. அதி.உ.) ஆதி.யெ.எ. யோச.யெ.சு.உ. (கூ) அதி.யகூ.கூ.எஸ்ரு.அ.உஉ. எரே.கூகூ.கூ.யோனூ.கூ.௫.

டமனம் வைத்து, உபவாசம்பண்ணவேண்டுமென்று யூதாதேசமெங்கும் பிரசித்தப்படுத்தினான்.—யூதாசனங்கள் யெகோவாவிடத்தில் உசாவும்படி கூடிவந்தார்கள்: யூதாவின் சகலநகரங்களினின்றும் அவர்கள் யெகோவாவைத் தேடிவந்தார்கள்.

உ யோஷாபாத், புதுப்பிராகாரத்துக்குமுன் யெகோவாவின் ஆலயத்திலே, யூதாசனங்களும் யெருஷலேமியருமாகிய சபையாருக்குள் நின்றுகொண்டு,—எங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவே, நீர்ல்லவா பரமண்டலத்தின் தேவன்; நீர் புறத்தேசத்தாரின் சகல இராச்சியங்களையும் அரசாளுகிறீர்ல்லவா; உமது கையிலேவல்லமையும் பராக்கிரமமுமுண்டு, உம்மை எதிர்க்கவல்லவர்களில்லை.—எங்கள் தேவனாகிய நீர், இந்தத்தேசத்தின்குடிசை உம்முடைய சனங்களாகிய இவரவேலரின் முன்னின்று அகற்றி, அதை உமதுயித்திரனாகிய ஆபிரகாயின்வயிசுத்துக்கு என்றைக்குமென்று கொடுத்தீர்ல்லவா.—அவர்கள் இங்கேவசித்து, உமது நாமத்துக்காக இதில் ஒருபரிசுத்தஸ்தானத்தைச் செய்து,—

க கட்டம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சமுதவியதீமை எங்களுக்குநேரிடுகிறபொழுது, உமதுநாமம் இந்த ஆலயத்திலிருக்கிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்துக்குநேராய், உமதுசமுத்திலின்று, எங்கள் ஆபத்தினியித்தம் உம்மையோக்கி ஒலமிட்டால், நீர்கேட்டுச்சகாயஞ்செய்வீரென்று சொன்னார்கள்.—எகிப்துதேசத்தினின்றும் புறப்பட்ட இவரவேலர் உம்மாலே தடைப்பட்டபடியால், அம்மோன் சந்ததியாரும், மோவாபியாரும், சேயீர்மலையிலுள்ளவர்களுமாகிய இவர்கள் தேசத்தைச்சுருவாமல்விலகி இவர்களை

உக நாசப்படுத்தாமல்விட்டார்கள்.—பாரும், இவர்களும் எங்களுக்குக்கைம்மாறுசெய்து, நாங்கள் சுதந்தரிக்கும்படி நீர் எங்களுக்கு அளித்த சுதந்தரத்தினின்றும் எங்களை அகற்றிவிடும்படி வந்துவிட்டீர். உடலார்கள்.—ஆ, எங்கள் தேவனே, நீர் அவர்களைத்தண்டிக்கமாட்டீரா; எங்களை எதிர்க்கவருகிற இந்தச்சமுதாயசனங்களை எதிர்க்க எங்களுக்குச்சாமர்த்தியமில்லை; நாங்கள் என்னசெய்வோமோ அறியோம்: உம்மைமாத்திரமே நோக்கியிருக்கிறோமென்றான்.—யூதாசனங்களெல்லாரும் தங்கள் தங்கள் குழந்தைகளோடும், ஸ்திரிகளோடும், பாலகரோடும் யெகோவாவின் சமுக்கத்தில் நின்றார்கள்.

உச அப்பொழுது சபையின்மத்தியில் ஆசாப்வயிசுத்தாரில் லேவியனும் மத்தனியாவின் புத்திரனாகிய யெய்யேவின் புத்திரனான பியூயாவின் பெனத்திரனும் சகரியாவின் புத்திரனுமாகிய யாகசியேவின்மேலே யெகோவாவின் ஆவி அ

மர,—அவன், யூதாசனங்களே, யெருஷலேமிய யெருசே, யோஷாபாத் இராசாவே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள்; இந்தயுத்தம் தேவனுடையதேயன்றி உங்களுடையதல்ல; ஆதலால் இந்த மகாசனக் கூட்டத்தினியித்தம் பயப்படவும் கலங்கவும் வேண்டாம்.—நாளைக்குநீங்கள் அவர்களுக்குவிடிகரோதமாய்ப்புறப்பட்டுப்போங்கள்: அவர்களைத் தீர்த்து உச்சியின்வழியாய்வருகிறீர்கள்; நீங்கள் ஒருவேல்வனத்துக்கெதிர்ப்புறத்திலுள்ள பள்ளத்தின் கடையாந்தரத்தில் அவர்களைக்காண்பீர்கள்.—நீங்கள் போர்செய்வது அவசியமில்லை: அணிவகுத்து நின்றுகொள்ளுங்கள், யெகோவா உங்களுக்குச்செய்யும் இரட்சிப்பை நின்றபாருங்கள்: யூதாசனங்களே, யெருஷலேமியரே, பயப்படவுங்கலங்கவும் வேண்டாம்; நாளைக்கு அவர்களுக்கு விரோதமாய்ப்புறப்பட்டுப்போங்கள்: யெகோவா உங்களோடிருப்பார் என்றான்.—அதினால் யோஷாபாத் தலைகுனிந்து பூமிக்குநேரேயே வணங்கினதமன்றி, யூதாசனங்கள் சகலரும் யெருஷலேமியரும் யெகோவாவின் சமுக்கத்தில் விழுந்து யெகோவாவை வணங்கினார்கள்.—கோகாத்தியாரின் சந்ததியாரும் கெராகிய யெகோவாவின் சந்ததியாருமாகிய லேவியர் எழுந்துநின்றும், உரத்தசத்தத்தோடே இவரவேலரின் தேவனாகிய யெகோவாவைக்கீர்த்தனம் பண்ணினார்கள்.

அதிகாலையில் அவர்கள் எழுந்து தெக்கோயா உய்வனத்துக்குப் புறப்பட்டுப்போனார்கள்: அவர்கள் போகையில் யோஷாபாத் நின்றுகொண்டு, யூதாசனங்களே, யெருஷலேமியரே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய யெகோவாவை விசுவாசியுங்கள், அதினால் நீங்கள் நிலைப்படுவீர்கள்; அவர் தீர்க்கதரிசுகளின்வாக்கை விசுவாசியுங்கள், அதினால் அனுகூலம் பெறுவீர்களென்றான்.—அவன், சனங்களுடன் ஆலோசித்துச் சேனைக்குமுன் செல்லுகிறபொழுது, யெகோவாவின் தையை யென்றுமுன்னது, ஆதலால் அவரைத்துதியுக்கொன்று சொல்லி, பரிசுத்த அவங்காரமுள்ளவர்களாகித்துதிபாடும்பொருட்டுப்பாடகரை யெகோவாவுக்கு ஏற்படுத்தினான்.

அவர்கள் பாடித்துதிசெய்யத் தொடங்கின உட்பொழுது, யூதாவுக்குவிரோதமாய்வந்த அம்மோன் சந்ததியாருக்கும், மோவாபுசந்ததியாருக்கும், சேயீர்மலையிலுள்ளவர்களுக்கும் விரோதமாய் யெகோவா பதிவிடைக்காரரைவைத்தார்: அவர்கள் வெட்டுண்டெயிலுழந்தார்கள்.—அம்மோன் சந்ததியாரும், மோவாபுசந்ததியாரும் சேயீர்மலையிலுள்ளவர்களை எதிர்த்துநின்ற முறமையுங்கொன்று நாசப்படுத்தினார்கள். சேயீர்வாசிகளை அழித்து முடித்தபின்பு, அவர்கள் ஒருவரை ஒருவர் சங்கரிக்கத்தொடங்கினார்கள்.—யூதாசனம் உச

(க) உபா.ச.கூ. யோச.உ.க. க.இரா.அ.உ. மத்.ச.க. சங்.ச.எ.உ.அ. தானி.ச.ய.எ.உ.கூ. க.நாளா.உ.க.உ. மத்.ச.க. (எ) ஆதி.ய.எ.எ. யாத்.ச.எ. சங்.ச.ச.உ. ஏசா.ச.க.அ. யாக்.உ.உ.க. (க) க.இரா.அ.கூ.க.எ. அதி.ச.உ.ய. (ய) உபா.உ.ச.க.உ.க. எண்.உ.ய.உ.க. (யக) சங்.அ.க.ய.உ. (யஉ) க.சாமு.கூ.ய.க. சங்.உ.கூ.ய.க. சங்.நா.ச.க.அ. (யச) எண்.ய.க.உ.கூ.உ.க. (யகூ) யாத்.ய.ச.ய.கூ.ய.ச. உபா.க.உ.கூ.ய. (யஎ) யாத்.ய.ச.ய.கூ.ய.ச. எண்.ய.ச.கூ. (யஅ) யாத்.ச.கூ.க. (உஉ) ஏசா.எ.கூ. (உச) க.நாளா.ய.கூ.உ.கூ.ச. சங்.நா.கூ.க. க.நாளா.ய.கூ.ச.க. (உஉ) நியா.எ.உ.உ. க.சாமு.ய.ச.உ.ய.

கன்வனத்தின் எதிர்ப்புறத்திலுள்ள துருக்கத்தைச் சமீபித்துச்சனக்கூட்டத்தைப் பார்த்தபொழுது, அவர்கள் ஒருவருந் தப்பாதபடி பூமியிலேசவ உடுமாய்விழுந்து கிடக்கக்கண்டார்கள்.—யோஷாபாத்தம் அவன் சனங்களுந் அவர்கள் பொருள்களைக்கொண்டையிடவந்தபொழுது, சவங்களுடன் மிகவுஞ்செல்வத்தையும் இரத்தினங்கனையும் அவர்களிடத்திற்கண்டு; தங்களுக்காகத்தாங்கள் சமக்கக்கூடியதிலுமதிகமாக எடுத்தார்கள்: அவர்கள் மூன்றுநாளாய்க்கொண்டையிட்டார்கள். அது அவ்வளவு மிகுதியாயிருந்தது.

உச நாலாநாள் அவர்கள் பிராகாபன்னத்திலேகூடிவந்தார்கள்; அவர்கள் அந்தஸ்தானத்திலே யெகோவாவைத்துதித்தார்கள், ஆதலால் அது இந்நாள்வரைக்கும் பிராகாபன்னமென்று சொல்லப்படுகின்றது.—பின்பு யூதா சனங்களும் யெரூஷலேமியருமாகிய யாவரும், அவர்கள் முன்னணியில் யோஷாபாத்தம், தாங்கள், தங்கள் சத்துருக்களை மேற்கொண்டு களிகூரும்படி யெகோவா செய்தபடியால், ஆனந்தத்துடன் யெரூஷலேமுகுப்போகும்படி திரும்பினார்கள்.—அவர்கள், சரமண்டலங்கனோடுந் தம்புருகனோடும் பூரிகைகனோடும் யெரூஷலேமியலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வந்தார்கள்.—யெகோவா இலரவேலரின் சத்துருக்களுக்கு விரோதமாயுத்தஞ்செய்ததை, அந்தத்தேசத்துச்சகல இராச்சியத்தாருங்கேள்விப்பட்டபொழுது தேவனுடையபயம் அவர்கள்மேல் வந்தது.—இவ்வீதமாய்த் தேவன் யோஷாபாத்துக்கு நான்குதிகையிலும் இளைப்பாறுதலை அருளினதினியித்தம், அவன் இராச்சியம் அமைதியாயிற்று.

௩௧ யோஷாபாத் யூதாவை அரசாண்டான்: அரசானத்தொடங்கின்பொழுது அவனுக்கு முப்பத்தேந்துவயது, அவன் யெரூஷலேமில் இருபத்தேந்துவருஷம் அரசாண்டான். அவன் மாதாவின் பெயர் அசுபாள், அவள் ஷில்லீயின்புத்திரி.—அவன் தன் பிதாவாகிய ஆசாவின் நெறியை விட்டுவிடாமல், யெகோவாவின் பார்வைக்கு நலமானதைச் செய்துவந்தான்.—ஆளுலும் உயர்ந்த ஸ்தானங்கள் அகற்றப்படவில்லை: சனங்கள் தங்கள் முன்னோரின் தேவன் பட்சத்தில் தங்கள் இருதயங்களை ஆயத்தப்படுத்தவில்லை.—யோஷாபாத்தின் ஆதியந்தமானமற்றக்கிரியைகள், இலரவேலருடைய இராசாக்களின் புத்தகத்திலே குறிக்கப்பட்ட அனணியின் புத்திராகிய யெகூவின் புத்தகத்தில் எழுதியிருக்கின்றன.

௩௨ பின்பு யூதாவின் இராசாவாகிய யோஷாபாத், வெகு தூக்கருமஞ்செய்த இலரவேலரின் இராசாவாகிய அகஸ்யாவுடன் கூடினான்.—தாஜீரூக்குப் போகும்படி கப்பல்கள் செய்யும்பொ

ருட்டு அவனுடன்கூடினான்: அவர்கள் ஏத்சேயோன் கேபெரிலேகப்பல்களைச்செய்தார்கள்.—அப்பொழுது மெதிசாவிலுள்ள தோதாவின் புத்திராகிய எலீயேசர், நீர் அகஸ்யாவுடன் கூடினபடியால் யெகோவா உம்முடைய கிரியைகளைச்சேசப்படுத்தினாரென்று, யோஷாபாத்துக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ் சொன்னான். அந்தக்கப்பல்கள் உடைந்துபோயின; அதினால் அவர்கள் தாஜீரூக்குப்போகக்கூடாமற்போயிற்று.

உக. அதிகாரம்.

௧. யோஷாபாத் மரித்த பின் யெகோராம் இராசாவாகித்தன் சகோதரரைக்கொல்லல்: ௨. அவன் தீமையாய் இராசரிக்கு செய்தல்: ௩. ஏதோமியரும் விப்பினு சனங்களும் அவன் இராசாதிக்காரத்தைத் தள்ளல்: ௪. அவனுக்கு விரோதமாய் இலீசா தீர்க்கதரிசன வாக்கியங்களைச் சொல்லல்: ௫. பெலிஸ்தியரும் அரபியரும் அவனைக்கிலேசப்படுத்தல்: ௬. மாருத துன்பத்தையடைந்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டல்.

யோஷாபாத் தன் முன்னோருடன் மகா நித்திரையடைந்து, தன் பிதாக்களுடன் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். அவனுக்குப் பின்பு அவன் புத்திராகிய யெகோராம் இராசாவானான்.—யோஷாபாத்தின் புத்திராகிய அசரியாவும், யிசியேலும், சகரியாவும், அசரியாவும், மீகாயேலும், ஷிபத்தியாவும் அவன் சகோதரர்: இவர்களெல்லாரும் இலரவேலரின் இராசாவாகிய யோஷாபாத்தின் புத்திரர்.—இவர்கள் பிதா, இவர்களுக்கு வெள்ளியையும், பொன்னையும், விசையேறப்பெற்ற திரவியங்களையும், யூதாவிலுள்ள அரசனை நகரங்களையும் கொடுத்தான்: யெகோராம் சேஷ்டபுத்திரானபடியினால், இராச்சியத்தை அவனுக்குக் கொடுத்தான்.—யெகோராம், தன் பிதாவின் இராச்சியத்தைப்பெற்று ஸ்திரப்பட்டபின்பு அவன் தன் சகோதரரெல்லாரையும் இலரவேலரின் பிரபுகளின்சிலரையும் கடக்கத்தினாலே கொலைசெய்தான்.

யெகோராம் அரசானத்தொடங்கின்பொழுது அவனுக்கு முப்பத்திரண்டுவயது, அவன் யெரூஷலேமில் எட்டுவருஷம் அரசாண்டான்.—ஆகாப்பின் வயிசத்தார் நடந்த பிரகாரம், அவனும் இலரவேலரின் இராசாக்களுடைய நெறியில் நடந்தான்: ஆகாப்பின் புத்திரி அவனுக்கு மனைவி: யெகோவாவின் பார்வைக்கு அவன் தீங்கு செய்துவந்தான்.—ஆளுலும் யெகோவா, தாவீதுடன் செய்த உடன்படிக்கையினியித்தமும், அவனுக்கும் அவன் சந்தியாருக்கும் நித்தமும் ஒரு விளக்கைத் தருவேனென்று வாக்குத்தத்தஞ் செய்தினியித்தமும், தாவீதின் வயிசத்தாரை நாசப்படுத்தவில்லை.

(உஎ) நிசி.யெ.உச௩. (உச) அதி.யெ.யி. (௩௪) அதி.யெ.யெ. யோபு.௩௪.௩௪. (௩௫) க.இரா.உஉ.௪௫. (௩௬) அதி.யெ.௫. அதி.யெ.யெ. (௩௭) க.இரா.யெ.௪.௪. (௩௮) க.இரா.உஉ.௪௫. (௩௯) க.இரா.உஉ.௪௬. (௪௦) க.இரா.உஉ.௪௭. அதி.க.உ௧.—(உ௧. அதி. க.) க.இரா.உஉ.௫௪. (௪௧) உ.இரா.அ.யெ. (௪௨) உ.இரா.அ.யெ. (௪௩) அதி.உஉ.உ. (௪௪) உ.சாமு.எ.யெ.யெ. சங்.௩௬.யெ.௧.

அ அவன் காட்களில் ஏதோமியர் யூதாவின் அதி
 காரத்தைத் தன்னித்தங்களுக்கு ஒரு இராசாவை
 ௧ ஏற்படுத்திக்கொண்டார்கள்.—ஆதலால்யெகோ
 ராம், தன் சகலரதங்கனோடும் தன் அதிபதிகளைக்
 கூட்டிக்கொண்டு புறப்பட்டுப்போனான்: அவ
 ன் இரவில் எழுந்து, தன்னைவினைந்த ஏதோமிய
 ரையும் இரதங்களுக்கு அதிபதிகளையும் முறிய
 ௨ அடித்தான்.—ஆனாலும் ஏதோமியர் இந்நான்வ
 ரைக்கும் யூதாவின் அதிகாரத்தைத்தன்னிவிட்டி
 ருக்கிறார்கள். அக்காலத்தில், அவன்தன் முன்
 னேருடைய தேவனாகிய யெகோவாவை
 விட்டு நீங்கினபடியினால், விப்து சனங்களும்
 அவன் அநீனத்துவத்தைத்தன்னிவிட்டார்கள்.—
 ௩௧ மேலும் அவன், யூதாபருவதங்களில் உயர்ந்தல்
 தானங்கனாயுண்டாக்கி, யூதாசனங்களும் யெரு
 ஷலேமியரும் விபசாரமார்க்கமாய் நடக்கிறதற்
 கேதுவானான்.
 ௩௨ பின்பு உன்பிதாவாகிய யோஷாபாத்தின் நெ
 றிகளிலாவது, யூதாவின் இராசாவாகிய ஆசா
 ௩௩ வின் நெறிகளிலாவது நடவாமல்,—இலரவேல
 ருடைய இராசாக்களின் நெறியிலே நடந்து, யூ
 தாசனங்களையும் யெருஷலேமியரையும் ஆகாப்
 பின் வமிசத்தார் விபசாரமார்க்கமாய் நடந்தது
 போல விபசாரமார்க்கமாய் நடக்கப்பண்ணி,
 உன்னிலும் உத்தமராகிய உன்பிதாவமிசத்திலுள்
 ன உன்சகோதரரைக்கொண்டெய்தினியித்தம்,—
 ௩௪ யெகோவா, உன் சனங்களையும், உன் பிள்
 னைகளையும், உன் மனைவியரையும், உன் சகல
 பொருள்களையும் மகாவாதையினால் அடிப்பார்.—
 ௩௫ ரோகத்தினால் உன்குடர்கள் நாளுக்குநாள் வெ
 னிப்பமெவரைக்கும், நீ குடர்கோயினால் வருத்
 தப்படுவாயென்று உன்பிதாவான தாலீதின் தே
 வனாகிய யெகோவா சொல்லுகிறாரென்று,
 எழுதப்பட்ட ஒரு எழுத்து இவ்விசாதிர்க்கதரிசியி
 னின்றும், அவனிடத்தில் வந்தது.
 ௩௬ மேலும் யெகோவா, யெகோராமுக்கு வி
 ரோதமாய்ப்பெவிஸ்தியரும், கூழியருக்குச்சமீ
 பித்த அரசியருமாகிய அவர்கள் மனதை எவ்,—
 ௩௭ அவர்கள் யூதாவில் வந்து, முற்றிக்கைசெய்து,
 அரசினையுள்ள சகலபொருளையும், இராசபுத்
 திரரையும், அவன் மனைவியரையும் கவர்ந்து
 கொண்டபோனார்கள்: அவன் புத்திரரில் இளை
 யவனாகிய யோவாகாசைத் தவிர மற்றப்புத்திரர்
 ஒருவருமீத்திருக்கவில்லை.
 ௩௮ இவைகளைல்லாம் நடந்தபின்பு யெகோ
 வா, அவன் குடர்களில் தீராதரோகத்தினால் அ
 ௩௯ வளைவாதித்தார்.—காலக்கிரமத்தில் இரண்டு வ
 ருஷஞ்சென்றபின், ரோகத்தினால் அவன் குடர்
 கள் சரிந்துபோயின: அவன் கொடியவியாதிபி
 னால் மரணமடைந்தான். அவன் முன்னேருக்
 காசுச் சுகந்தவருக்கங்களைத் தகித்ததுபோல, அ

வன் சனங்கள் அவனுக்குத்தகிக்கவில்லை.—அ உய
 வன் அரசானத்தொடங்கினபொழுது, அவனுக்
 கு முப்பத்திரண்டுவயது; அவன் யெருஷலே
 மில் எட்டுவருஷம் அரசாண்டான்: அவன் வி
 ருப்பப்பட்டிராமல் இறந்துபோனான். ஆனாலும்
 அவர்கள் அவனைத் தாலீதின்நகரத்தில் அடக்கம்
 பண்ணினார்கள்; இராசாக்களின் பிரேதவறை
 களில்ல்ல.

உஉ. அதிகாரம்.

௧. அகல்யா தீமையாய் இராசரிக்கஞ்செய்தல்:
 ௨. அவன் யெகூவிலால் அதமாதல்: ௩. அத்தா
 வியான் யோவாஷையன்றி இராசவமிசமனைத்
 தையும் அழித்து இராசாத்தியாதல்.
 யெருஷலேமியர், அவனுக்குப்பின் அவன் இ
 ௧ னையபுத்திரனாகிய அகல்யாவை இராசாவாகஏற்
 படுத்தினார்கள்: அரசியருடன் பானயத்தில் வந்
 தனத்தார் அவன் மூத்தருமாரர் யாவரையுங்
 கொன்றுபோட்டார்கள்; ஆதலால் யூதாவின் இ
 ராசாவான யெகோராயின் புத்திரனாகிய அகல்
 ௨ யா இராசாவானான்.—அகல்யா அரசானத்தொ
 டங்கினபொழுது அவனுக்கு நாற்பத்திரண்டு
 ௩ வயது, அவன் யெருஷலேமில் ஒரு வருஷம்
 அரசாண்டான். அவன் மாதாவின்பெயர் அத்
 ௪ தாலியான், அவன் உம்பியின் புத்திரி.—அவன்
 தீமையெய்யும்படி அவன் மாதா அவனுக்கு ஆ
 ௫ லோசனைசொல்லிவந்தபடியால், அவன் ஆகாப்
 பிமிசத்தாரின் நெறியிலே நடந்தான்.—ஆகாப்
 ௬ பிமிசத்தார், அவன் பிதா மரித்தபின்பு அவன்
 நாசமடைவதற்கேற்ற ஆலோசனைசொல்லிவந்
 ௭ தபடியால், அவர்களைப்போல அவனும் யெ
 கோவாவின் பார்வைக்குத்தீங்குசெய்தான்.
 அவன் அவர்கள் ஆலோசனையின்படிசெய்து, ௮
 இலரவேலரின் இராசாவாகிய ஆகாப்பின் புத்தி
 ௯ ரணை யெகோராமுடன் கூடிக்கொண்டு, ரா
 மொத் திவியாத்திலே ஐரியாவின் இராசாவாகி
 யஅசாவேலைஎறித்துயத்தஞ்செய்யப்போனான்:
 ௧ ஐரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.—அ
 ௧ வன் ஐரியராசாவாகிய அசாவேலுடன்யுத்தஞ்
 செய்தபொழுது, ராமாவிலே தானப்பட்டகாயங்
 ௨ களைச்சொஸ்தப்படுத்தும்பொருட்டு யெஸரியே
 ௩ லுக்குப்போயிருந்தான்.—இப்படி ஆகாப்பின்
 ௪ புத்திரனான யெகோராம்வருத்தமாயிருந்ததினால்,
 ௫ யூதாதேசத்துஇராசாவாகியயோராயின்புத்திரனா
 ௬ ன அகல்யா, அவனைப்பார்க்கும்படி யெஸரியே
 ௭ லுக்குப்போனான். இவன் சேர்ந்தபொழுது, ஆ
 ௮ காப்பின்வமிசத்தைச்சேதிக்கும்படி யெகோ
 ௯ வாவால்அபிஷேகம்பெற்றநிம்ஜீயின்புத்திரனா
 ௧ கிய யெகூவுக்கு விரோதமாகயெகோராமுடன்
 புறப்பட்டான்:இப்படிஅகல்யா, யோராயிடத்
 ௨ தில் போனபடியால் தேவனால் அவனுக்கு நா
 ௩ சமுண்டாயிற்று.—யெகூ, ஆகாப் பிமிசத்தைத் ௪

(அ)உ.இரா.அ.உயி.,(௩௧)லேவி.யி.எ.எ.(௩௬)யாத்.௬.௩௫.௧.இரா.யி.௬.௬—௬.உ.இரா.௬.உ.உ.(௩௫)வச.யி.அ.யி.௬.௬. (௩௬)௧.இரா.யி.௬.யி.௨.௬.(௩௭)அதி.௨.௪.௭.(௩௮)உ.இரா.௬.உ.௬.(௩௯)அதி.யி.௬.யி.௪.(௨௩)எரே.உ.உ.யி.அ.— (௨௨)அதி.௧.)உ.இரா.அ.௨.௪.,அதி.௨.௬.௩.(௨)உ.இரா.அ.௨.௪.அதி.௨.௬.௬.(௩)உ.இரா.அ.௨.௪.(௪)உ.இரா.௬.யி.௩.(௭)அதி.௨.௬.யி.எ.நியா.யி.௪.௪.௧.இரா.யி.௨.யி.௩.உ.இரா.௬.௬.௭.௨.௬.(அ)உ.இரா.யி.யி.யி.௬.யி.௬.யி.௪.

தண்டனைசெய்து, அகல்யாவிடத்தில் சேவித்த யூதாவின் பிரபுகளையும், அகல்யாவின் சகோதரருடைய புத்திரரையுங்கண்டுபிடித்தபொழுது அவர்களைக்கொன்றுபோட்டான்.—பின்பு அகல்யாவையுந்தேடி, ஷுமாரியாவில் ஒளித்திருந்த அவனைப்பிடித்து யெகூவிடத்திலே கொண்டுவந்தார்கள். அவனைக்கொலைசெய்தபின், இவன்தனது பூரண இருதயத்தோடும் யெகோவாவைத்தேடின யோஷாபாத்தின் புத்திரனென்று சொல்லி, அவனை அடக்கம்பண்ணினார்கள். பின்னும் அகல்யாவின்வமிசம் அரசாளுகிறதற்கு வல்லமையில்லாமற்போயிற்று.

ய) அகல்யாவின்மாதாவாகிய அத்தாலியாள் தன் புத்திரன் இறந்துபோனதைக்கண்டு, யூதாவின் இராசவமிசமனைத்தையும் நாசப்படுத்தினான்.—
 டக இராசாவின்புத்திரியாகிய யோஷ்பியாத் கொலையுண்ட இராசபுத்திரருக்குள், அகல்யாவின் புத்திரனான யோவாஷெத்திருடி எடுத்து, அவனையும் அவன்தாதிரையையும் பள்ளியறையில் வைத்தான். யெகோராம் இராசாவின் புத்திரியும், ஆசாரியனாகிய யோயதாவின் மனைவியும், அகல்யாவின்சகோதரியுமாகிய யோஷ்பியாத், அவனை அத்தாலியாள் கொன்றுபோடாதபடிக்கு ஒளித்துவைத்தாள்.—அவன், தேவனுடைய ஆலயத்தில் ஆறுவருஷமாக அவர்களுடன் ஒளித்திருந்தான்: அத்தாலியாள்தேசத்தை அரசாண்டான்.

உக. அதிகாரம்.

க. யோயதா சேனைகளை நியமித்து யோவாஷெ இராசாவாக ஏற்படுத்தல்: டஉ. அத்தாலியாளைக் கொலைசெய்தல்: டக. யோயதா தேவபூசையை நீக்கிச் சனங்களைத் தேவனிடத்தில்சேர்த்தல்.

ஏழாம் வருஷத்தில் யோயதா தன்னைத்திடப்படுத்தி, எரோகாமின்புத்திரனாகிய அசரியா, யோகானூனைபுத்திரனாகிய இஷுமாவேல், ஒபெத்தின்புத்திரனாகிய அசரியா, அதாயாவின்புத்திரனாகிய மாசெயா, சிக்கிரியின்புத்திரனாகிய இலீஷாபாத் தென்னும்நூறுபேருக்குகிபிதிகளைத்தன்னுடனே உடன்படிக்கைக்குட்படுத்திக்கொண்டான்.—

உ அவர்கள் யூதாவிலேதிரிந்து, யூதாவினுள்ள எல்லாப் பட்டணங்களிலுமிருந்து லேவியரையும் இஸரவேலரின் பிதாமமிசத்தில் பிரதானிகளையும் கூடிவரும்படி செய்து யெருஷலேமுக்கு வந்தார்கள்.—சபையார் அனைவரும் தேவனுடைய ஆலயத்தில் இராசாவோடு உடன்படிக்கைசெய்தார்கள்: அவன் அவர்களைநோக்கி, கேளுங்கள், யெகோவா தாவீதின் வமிசத்தைக்குறித்துச்சொல்லியிருக்கிற பிரகாரம், இராசபுத்திரன் அரசாளவேண்டும்.—ஒய்வுநாளில் பிரவேசிக்கும்லேவியரும் ஆசாரியருமாகிய உங்களில்,

ஈ மூன்றிலொருபங்கு வாசற்காவலாளராக இருக்கவேண்டும்.—மூன்றிலொருபங்கு அரமனையிலும், மூன்றிலொருபங்கு அத்திபாரவாசலிலும் இ

ருக்கவேண்டும்: சகலசனங்களும்யெகோவாவுடைய ஆலயத்தின் பிராகாரங்களிலிருக்கவேண்டும்.—ஆசாரியர்களையும், லேவியரில் தொண்டு செய்பவர்களுயுந்தவிர, வேறொருவரும் யெகோவாவின்ஆலயத்தில்பிரவேசிக்கவேண்டாம்; அவர்கள்பரிசுத்தர், ஆதலால்பிரவேசிக்கலாம்: சகலசனங்களும் யெகோவா நியமித்தகாவல் காத்துக்கொள்ளவேண்டும்.—லேவியர், தங்கள் தங்கள் ஆயுதங்களைக்கையிற்பிடித்துக்கொண்டு இராசாவைச்சூழ்ந்து நிற்கவேண்டும்; ஆலயத்தில் பிரவேசிக்கிறவனெவனோ அவன் கொலை செய்யப்படுவான்: இராசா உள்ளேவருகிறபொழுதும்வெளியேயோகிறபொழுதும் நீங்கள் அந்நோடிருக்கவேண்டும்; நீங்கள் செய்யவேண்டிய காரியமிதுவேயென்றான்.—அப்படியேலேவியரும் யூதாசனங்கள் யாவரும் ஆசாரியனாகிய யோயதா கட்டளையிட்ட எல்லாவற்றின் படிக்குஞ்செய்து, அவரவரே ஒய்வுநாளில் உள்ளேவருகிறவர்களையும் ஒய்வுநாளில் வெளியேயோகிறவர்களையும் கூட்டிக்கொண்டு போனார்கள். ஆசாரியனாகிய யோயதா வகுப்புக்கள் பிரிந்து போகவிடவில்லை.—ஆசாரியனாகிய யோயதா, தேவனுடைய ஆலயத்திலிருந்த தாவீது இராசாவின் ஈட்டிகளையும், கேடகங்களையும், பரிசைகளையும் நூறுபேருக்கு அகிபிதிகளிடத்தில் ஒப்பித்தான்.—சனங்களெல்லாரும், தங்கள் தங்கள் ஆயுதங்களைக்கையிலே பிடித்துக்கொண்டு, ஆலயத்தின் வலப்புறம் தொடங்கி ஆலயத்தின் இடப்புறம் வரைக்கும், வேதிகைக்கும் ஆலயத்துக்கும் அருகே, இராசாவைச்சூழ்நிற்கும்படி நிறுத்தினான்.—அவர்கள் இராசபுத்திரனை வெளியெகொண்டுவந்து, அவனுக்குமுடிசூட்டி, சாட்சியின் புத்தகத்தை அவனுக்குக்கொடுத்து, அவனை இராசாவாக ஏற்படுத்தினார்கள்: யோயதாவும் அவன்புத்திரரும் அவனுக்கு அபிஷேகஞ்செய்து, இராசா வாழ்க வென்றார்கள்.

அத்தாலியாள், சனங்கள்ஒடிவந்து இராசாவை டஉவாழ்த்தும் ஆரவாரத்தைக்கேட்டவுடனே, யெகோவாவின் ஆலயத்திலேசனங்களிடத்தில்வந்துபார்த்தபொழுது,—இராசா பிரவேசஸ்தானத்தில் ஒருதூணருகேநிற்கவும், பிரபுகளும், எக்காளக்காரரும், இராசாவுக்குச்சமீபத்தில் நிற்கவும், தேசத்தின் சகலசனங்களும் மகிழ்ந்து எக்காளங்களையூதவும், தேவாத்தியங்களுடன் பாடகரும் பாடகத்தலைவரும் துதிக்கவும் கண்டான். அத்தாலியாள் தன்வஸ்திரங்களைக்கிழித்து, இராசத்துரோகம், இராசத்துரோகம்என்றான்.—யெகோவாவின் ஆலயத்தில் அவனைக் கொல்லலாகாதென்று ஆசாரியன் சொல்லியிருந்தபடியால், ஆசாரியனாகிய யோயதா, நூறுபேருக்ககிபிதிகளாகிய சேனைத்தலைவரை வெளியே அழைத்து, அவர்களைநோக்கி, அவனை வெளியே பிடித்துவி

(க) உ.இரா.க.உஎ. அதி.யெகூ. (ய) உ.இரா.யக. (யக) உ.இரா.யக.ச.—(உக. அதி. க.) உ.இரா.யக.ச., (க) உ.சாமு.எ.யக. க.இரா.உ.ச. அதி.கூ.யக. (ச) க.நாளா.க.உச. (ஈ) க.நாளா.உக.உஅ.உக. (அ) க.நாளா.உச. க.நாளா.உடு. (யக) உபா.யெ.யஅ. (யக) க.நாளா.உடு.அ.

டுங்கள்: அவனைப்பின்பற்றுகிறவர்களைக் கட்டக்
 விடுதினாலே கொன்றுபோடுங்கென்றான்.—ஆத
 வால் சனங்கன், கையினால் அவனைப்பிடித்து, இ
 ராசதானியில் ருதிரைவாசற்பிரவேச ஸ்தானத்
 தில் அவன் ஒருகையில், அங்கேஅவனைக்கொன்
 றுபோட்டார்கள்.

வக பின்பு யோயதா, சகலசனங்களும்யெகோ
 வாவின் சனங்களாகும்பொருட்டு, தானும், அ
 வர்களும், இராசாவும் ஒரு உடன்படிக்கைபண்
 வினிக்கொள்ளும்படிசெய்தான்.—புன்பு சனங்க
 னெல்லாரும் பாகாவின் ஆலயத்துக்குப்போய்,
 அதை இடித்து, வேதிகைகளையுடைத்து, விக்கி
 ரகங்களைத்தகர்த்து, பாகாவின் பூசாரியாகிய மத்
 தானை வேதிகைகளுக்கு முன்பாகக் கொன்று
 விடி போட்டார்கள்.—யோயதா தாவீது கட்டளையிட்
 டபிரகாரம் ஆணந்த்தோடும் பாட்டோடும்,மோ
 சேயின் வேதபிரமாணத்தில் எழுதியிருக்கிறப
 டி யெகோவாவுக்குத்தகனபலிகளையிடும்பொ
 ருட்டுத்தாவீது யெகோவாவின் ஆலயத்தில்
 வருத்து ஏற்படுத்திய ஆசாரியரையும் லேவியரை
 யும் யெகோவாவின் ஆலயத்துக்கு அதிபதிக
 வக ளாய் ஏற்படுத்தினான்.—எக்காரியத்திலாகிலும்
 அசரியாயிருப்பவர்கள் ஒருவரும் யெகோ
 வாவின்ஆலயத்தில்பிரவேசியாதபடிக்கு,அதின்
 வாசல்களில் காலொளர்களை ஏற்படுத்தினான்.—

உய அவன், தூறுபெருக்கு அதிபதிகளையும், பிரபு
 களையும், சனங்களின் அதிகாரிகளையும், தேசத்
 தின் சகலசனங்களையும் கூட்டிக்கொண்டு இரா
 சாவை யெகோவாவின் ஆலயத்தினின்றே அ
 ழைத்துப்போனான். அவர்கள் உயர்ந்த வாசல்
 வழியாய் அரமனையிற் பிரவேசித்து இராசாவை
 இராச சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கப் பண்
 வக ணினார்கள்.—தேசத்தின் சகல சனங்களுக்கு சந்
 தோஷப்பட்டார்கள். அத்தாலியானைக்கட்கத்தி
 னாலேகொன்றபின்பு, நகரம் அமைதியாயிற்று.

உச. அதிகாரம்.

க. யோயதா சீவித்திருக்கையில் யோவாஷ் நன்
 ராய் அரசாளல்: ச. தேவாலயத்தைப் புதுப்
 பிக்கக்கட்டளையிடல்: விடு. யோயதா மரணம
 டைந்து அடக்கம் பண்ணப்பட்டல்: வி. யோ
 வாஷ் விக்கிரகாராதனைக்காரானி யோயதா
 வின் புத்திரானுகிய சகரியாவைக் கொலைசெய்
 தல்:உக.ஐரியரால் தோல்வியடைந்து தன்தா
 சரால் அதமாத்தல்: உஎ. அமசியா அரசனாத்தல்.

யோவாஷ் அரசானத்தொடக்கின்பொழுது அ
 வனுக்கு ஏழுவயது, அவன்யெருஷலேயில் நான்
 பதுவருஷம் அரசாண்டான். பேர்வேப்பா ஊரா
 ளாகிய அவன் மாதாவின் பெயர் சிபியான்.—

உ யோவாஷ், ஆசாரியானுகிய யோயதாவின் ஆயுள்
 பரியந்தம் யெகோவாவின் பார்வைக்கு நன்
 க மைசெய்தான்.—யோயதா அவனுக்கு இரண்டெல்

திரிகளை விவாகஞ்செய்துகொடுத்தான்; அவனுக்
 குப்புத்திரர் புத்திரிகள் பிறந்தார்கள்.

பின்பு யோவாஷ் யெகோவாவின் ஆலயத்
 தைப் புதுப்பிக்க விரும்பி,—ஆசாரியர்களையும்
 லேவியரையும்கூடி வரச்செய்து,அவர்களைநோக்
 கி, நீங்கள் யூதாவின்நகரங்களில் எங்கும்போய்,
 உங்கள் தேவானுகிய யெகோவாவின் ஆல
 யத்தைப் புதுப்பிக்கும்படி, வருஷந்தோறும் இ
 லரவேலரெல்லாரிடத்திலும் திரவியத்தைச்சே
 ருங்கன்: இந்நக்காரியத்தைச் சீக்கிரஞ்செய்வீர்
 களாக என்றான். லேவியர் விரைந்து அதைச்
 செய்யவில்லை.—பின்பு இராசா, யோயதாவென்
 னும் பிரதானியை அழைத்து, அவனைநோக்கி,
 நீர் சாட்சியின் ஆவாசத்துக்காக யெகோவா
 வின் தாசனுகிய மோசே கட்டளையிட்டதும்,
 இலரவேலரின் சபையார் கொடுக்கவேண்டிய
 துமாகியவரியை, யூதாவிலும்யெருஷலேயிலும்
 கின்றுகொண்டு வரும்படி லேவியருக்குச்சொல்
 லாமல் விட்டதென்ன.—அத்தாலியானென்னும்
 அந்தத்துஷ்ட ஸ்திரியின் புத்திரர் தேவனுடை
 ய ஆலயத்தை இடித்து, யெகோவாவின் ஆ
 லயத்திலுள்ள சகல பரிசுத்தவஸ்துக்களையும் எ
 டித்துப் பாகால்களுக்குக் கொடுத்துவிட்டார்க
 ளென்றான்.—பின்பு அவர்கள், இராசாவின்கட்
 டளையிப்படி ஒருபெட்டியைச்செய்து யெகோ
 வாவின் ஆலயத்தின் வாசலுக்குவெளியேவைத்
 தார்கள்.—அன்றியும் அவர்கள் தேவனுடைய
 தாசனுகிய மோசே,வனத்திலே திரவியத்தைக்கு
 றித்து இலரவேலருக்கு ஏற்படுத்திய பிரகாரம்,
 யெகோவாவுக்குக் கொண்டுவரும்படி யூதா
 விலும் யெருஷலேயிலும் பிரசித்தப்படுத்தினா
 ர்கள்.—அதினால் எல்லாப்பிரபுகளும் சகல சன
 வு களும் சந்தோஷப்பட்டி, காரியம் நிறைவே
 றும் வரைக்கும் கொண்டுவந்து பெட்டியிலே
 போட்டார்கள்.—அந்தப்பெட்டி, லேவியர்கை
 யினால் இராசாவின் பண்டசாலையில் கொண்
 டெவரப்படும்பொழுது, அதிலே வெருதிரவியம்
 இருக்கக்கண்டு, இராசாவின் லேககனும்,பிரதா
 ன ஆசாரியன்சியமித்த அதிகாரி ஒருவனும் வந்
 து, பெட்டியிலிருந்ததை எடுத்துப்போட்டுத் தி
 ரும்பவுக் கொண்டுபோய் அதின் ஸ்தானத்தில்
 வைப்பார்கள்.—நாளுக்குநாள்இவ்வீதமாய்ச்செய்
 ததினால் அவர்கள் அநேகதிரவியத்தைச்சேகரித்
 தார்கள்.—பின்பு இராசாவும் யோயதாவும் யெ
 கோவாவின் ஆலயத்தின்வேலை விசாரிப்புக்
 காரருக்குக்கொடுத்தார்கள். இவர்கள் யெகோ
 வாவின் ஆலயத்தைத்திரும்பக்கட்டும்படி, சிற
 பருக்குந் தச்சருக்கும், யெகோவாவின்ஆல
 யத்தைப் புதுப்பிக்கும்படி, இரும்பினாலும் பித்
 தளையினாலும் வேலைசெய்யுங்கம்மானருக்குக்
 ளிக்கொடுத்தார்கள்.—தொழிற்காரர் வேலைசெய்

(விடு) சி.க.உஅ. (வி) உபா.வக.க. (வி) க.நாளா.உக.சு.கய,கக. எண்.உஅ.உ. க.நாளா.உடு.உ.சு. (வக) க.நா
 ளா.உக. (உ) உ.இரா.யக.யக.—(உச. அதி. க.) உ.இரா.யக.உக. (உ) அதி.உச.டு. (டு) உ.இரா.யஉ.ச. (சு)
 உ.இரா.யஉ.எ. யாத்.கய.யஉ. எண்.க.டுய. அப்.எ.சச. (எ) அதி.உக.யெ. உ.இரா.யஉ.ச. (அ) உ.இரா.யஉ.க.
 (யக) உ.இரா.யஉ.ய.

னிமித்தம் பிள்ளைகளையும் கொலைசெய்யவேண்டாம்; அவனவன் செய்தபாவத்தினிமித்தம் அவனவனே கொலைசெய்யப் படவேண்டுமென்று சொல்லி யெகோவா கட்டளையிட்டபிரகாரம், மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி, அவன், அவர்கள் பிள்ளைகளைக் கொலைசெய்யவில்லை.

- டு பின்பு அமத்தியா, யூதா வமிசத்தாரைக் கூடி வரச்செய்து, யூதாவிலும் பேன்யாமீனிலுமெங்கும் அவரவர் பிதாவமிசத்தின்படி ஆயிரவருக்கதிபதிகளாகவும் தூறுபேருக்கதிபதிகளாகவும் ஏற்படுத்தினான்: இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களைதொகையிட்டபொழுது, ஈட்டியும் பரிசையும்பிடித்து யுத்தத்துக்குப்போகும்படி தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மூன்றுவட்சம்பேர் இருக்கக்கண்டான்.—மேலும் அவன் தூறுகிக்கேர் வெள்ளிகொடுத்த, இஸரவேலரினின்ற தூலட்சம் பராக்சிரமவீரரைக்கூலிக்கு அழைத்தான்.—தேவனுடையதாசன் ஒருவன் அவனிடத்தில்வந்து, இராசாவே, இஸரவேலரின் சேனைகள் உம்முடண்வரவிடாதேயும்; யெகோவா இஸரவேலரோடும் இருக்கவில்லை, எப்ராயீம் வமிசத்தாரெல்லாரோடும் இருக்கவில்லை.—உமக்குப்போகப்பிரியமாகில், யுத்தத்துக்கு உற்சாகங்கொள்ளும்; அல்லாதிருந்தால் தேவன் சத்துருவுக்குமுன் உம்மை விழுத்துவார்: துணைசெய்யவும் விழுத்தவும் தேவனுக்கு வல்லமையுண்டு என்றான்.—அமத்தியா தேவதாசனைநோக்கி, நான் இஸரவேலரின்சேனைக்கு தூறுகிக்கேர் வெள்ளிகொடுத்தேனே, அதற்கென்னசெய்வெனென்றுகேட்க, தேவனுடையதாசன், யெகோவா அதற்கு அதிகமாக உனக்குத்தரக்கூடும் என்றான்.—அப்பொழுது அமத்தியா, எப்ராயீமினின்ற தன்னிடம்வந்த சேனைகளை அவரவரவீட்டுக்கணுப்ப அவர்களைப் பிரித்தான்: அதனால் அவர்கள் யூதாவுக்குவிரோதமாகக்கோபயிகவுமுள், மகா குரோதத்துடன் தங்கள் வீடுகளுக்குத்திரும்பிப்போனார்கள்.
- டுக பின்பு அமத்தியா தன்னுத்திட்டப்படுத்தி, தன் சேனைகளை வெளியே நடத்திக்கொண்டு, உப்பு வெளிக்குப்போய், சேயீர்வமிசத்தாரிற் பதினாயிரம்பேரைக் கொலைசெய்தான்.—யூதாவமிசத்தார், மீந்திருந்த பதினாயிரம்பேரைச்சிறைபிடித்து, அவர்களை மலையுச்சிக்குக்கொண்டுபோய், உச்சியினின்ற சீழேதள்ளிவிட்டார்கள்: அதினால் அவர்களைவரும் நொருங்குண்டார்கள்.
- டுக அமத்தியா தன்னுடையுத்தத்திற்கு வரவேண்டாமென்று அனுப்பிவிட்டதனத்தார், ஷுமாரியாமுதல் பேதோரேயின் வரைக்குமுள்ள யூதாவின் நகரங்கள்மேல்பாய்ந்து, அவைகளில் மூவாயிரம்பேரைக் கொலைசெய்து, வெகுபொருளைக்கொள்ளையிட்டார்கள்.
- டுச அமத்தியா, ஏதோமியரைக் கொன்றுபோட்

டுத்திரும்பிவருகையில், சேயீர்வமிசத்தாரின்தேவர்களைக் கொண்டுவந்து, தனக்கிஷ்டமான தேவர்களாகவைத்து, அவர்களுக்குமுன்பாக நமஸ்காரம்பண்ணி, அவர்களுக்குத் தூபங்காட்டினான்.—அதினால் அமத்தியாவின்மேல் யெகோவா தமக்குக்கோபமுள், அவனிடத்தில் ஒருதீர்க்கதரிசியை அனுப்பினார். இவன்அவனை நோக்கி, நீர் அந்தச்சனங்களின் தேவர்களைத்தேடினதேது; அவர்கள்நன்கன்சயசனங்களையும்உமதுகையினின்றவிலெக்கக்கூடாமற்போயிற்றே என்றான்.—இப்படி இவன் சொன்னபொழுது, ஷுமாரியா இவனைநோக்கி, நீ, இராசாவின்மந்திரிகளுள் ஒருவராய்விட்டாயா, சும்மா இரு, நீ அடிக்கப்படவேண்டியதென்னவென்றான். அதினால் தீர்க்கதரிசி, நீர் இந்தக்கருமத்தைச்செய்ததுமன்றி, என்னாலோசனையைச் சிந்தையில்வையாமல் விட்டதினால், தேவன் உம்மைச்சங்கரிக்கத்தீர்மானித்தாரொன்பதை அறிவேனென்றுசொல்லிச்சும்மாவிருந்தான்.

பின்பு யூதாதேசத்து இராசாவாகிய அமத்தியா, ஷெலோசனைபெற்று, இஸரவேலரின் இராசாவும் யெகுவின் பெளத்திரனும் யோவாகாசின் புத்திரனுமாகிய யோவாஷிடத்தில் ஆளனுப்பி, நாம் ஒருவரோடொருவர் எதிர்த்துப்பார்ப்போம் வானன்று சொல்லுவீர்தான்.—அதற்கு இஸரவேல ஷுமாரியின் இராசாவாகிய யோவாஷ், யூதா தேசத்து இராசாவாகிய அமத்தியாவுக்கு ஆளனுப்பி, விபானேனிலுள்ள குருக்கத்தி, விபானேனிலுள்ள வரஸ்மரத்துக்கு, நீ உன் புத்திரியை என் புத்திரனுக்கு விவாகஞ்செய்து தாவென்றுசொல்லியனுப்பிற்று. விபானேனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அவ்வழியாய்ச்சென்று அந்தக்குருக்கத்தியை மிதித்துப்போட்டது.—நான் ஏதோமியரை ஷுமாரியாவுக்கு அடித்தேனென்று நீ மேன்மைபாராட்ட உன்மனம் கருவமடைந்தது, மேன்மைபாராட்டிக்கொண்டு, உன்வீட்டோடிரு; நீயும் உன்னோடு கூடிய யூதாசந்ததியாரும் விழும்படி ஏன் கேடு தேடுகிறாயென்று சொல்லியனுப்பினான்.—அமத் உயிரியாவோசெவிக்கொடுக்கவில்லை: அவர்கள்ஏதோமியரின் தேவர்களைத்தேடினதினால், அவர்கள் சத்துருக்கள்கையில் அகப்படுவதற்கேதுவாய் இது தேவனால் நடந்தது.—இஸரவேலரின் இராசாவாகிய யோவாஷ் புறப்பட்டுப்போனான்; யூதாவைச்சேர்ந்த பேத்ஷிமெஷில் அவனும் யூதாதேசத்து இராசாவாகிய அமத்தியாவும் ஒருவரோடொருவர் எதிர்த்துப்பார்த்தார்கள்.—யூதாசனல் உட்கள் இஸரவேலருக்குத்தோற்றுப்போனார்கள்; அவரவர்தங்கள்நகர்க்கூடார்களுக்குழிப்போனார்கள்.—இஸரவேலரின் இராசாவாகிய யோவாஷ், யோவாகாசின் பெளத்திரனும் யோவாஷின் புத்திரனும் யூதாதேசத்து இராசாவாகிய அமத்தியாவைப்பேத்ஷிமெஷிலேபிடித்துக்கொண்டு யெருஷலேமுக்குப்போய், எப்ராயீயின்

(டு) எண்.க.க. (அ) அதி.உ.டு.க. (க) நீதி.உ.உ.உ. (டுக) உ.இரா.ஸ.எ. (டுச) அதி.உ.அ.உ.உ. யாத்.உ.டு.க.டு. (டுடு) சங்.க.க.டு. வச.டுக. (டுக) க.சாமு.உ.உ.டு. (உ.டு) க.இரா.ஸ.உ.டு.

வாசல்தொடங்கிக் கோடிவாசல்வரைக்கும் யெருஷலேமின்மதிலைநாணுறுமுழுநீளமளவுக்கு இ உச டித்து,—ஒபெத் ஏதோமோடே தேவனுடைய ஆலயத்திலும், அரமணியின் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட சகல பொன் வெள்ளிகளையும், சகலபாத்திரங்களையும், பிணையாளிகளையும்பற்றிக் கொண்டு ஷமாரியாவுக்குத்திரும்பினான்.

உடு இஸரவேலரின் இராசாவாகியயோவாகாசின் புத்திரான யேவாஷ் மரணமடைந்தபின்பு, யூதாதேசத்து இராசாவும் யோவாஷின் புத்திரனுமாகிய அமத்தியா பதினாந்துவருஷஞ் சீவித்தி

உச ருந்தான்.—அமத்தியாவின் ஆதியந்தமான மற்றக்கிரியைகள் யூதா இஸரவேல் இராசாக்களின் சரித்திர புத்தகத்திலல்லவா எழுதியிருக்கின்றன.

உஎ அமத்தியா யெகோவாவைப்பின்பற்றாமல் திரும்பினபின்பு, அவர்கள், யெருஷலேமில் அவனுக்கு விரோதமாய்த் தராலோசனை செய்த பொழுது, அவன் லாகீஇலுக்கு ஒடிப்போனான்: அவர்கள் லாகீஇலுக்கு அவனைத்தொடர்ந்துபோய்

உஅ அவனைக் கொலைசெய்து,—குதிரைகளின்மேல் கொண்டுவந்தார்கள்: அவனை அவன் முன்னோருடன் யூதாவின் இராசதானியில் அடக்கம்பண்ணினோர்கள்.

உசு. அதிகாரம்.

க. சகரியா இருக்கையில் ஊசியானன்றாய் இராசரிக்கஞ் செய்தல்: ஐசு. ஆசாரிய கிரியைசெய்யத்தூணரிந்ததினால் குஷ்டரோகியாதல்: உஉ. அவன் மரித்தல்.

அப்பொழுது யூதா சனங்களெல்லாரும் பதினாறுபிராயமுள்ள ஊசியாவை அழைத்து, அவன் பிதாவாகிய அமத்தியாவுக்குப்பின் அவனை இராசாவாக ஏற்படுத்தினார்கள்.—இராசாதன் முன்னோருடன்மகாரித்திரையடைந்தபின்பு, இவன் ஈலோத்தைக்கட்டித்திரும்பவும் யூதாவுக்கு அதை

உ அதீனமாக்கிக்கொண்டான்.—ஊசியா அரசாளத்தொடங்கினபொழுது அவனுக்குப்பதினாறுவயது, அவன் யெருஷலேமில் ஐம்பத்திரண்டுவருஷம் அரசாண்டான். யெருஷலேம் நகரத்தானாகிய அவன் மாதாவின் பெயர் எக்கோலியாள்.—

உஅ அவன் தன்பிதாவாகிய அமத்தியாசெய்த யாவற்றின்படிக்கும் யெகோவாவின் பார்வைக்குச் செவ்வையானதைச் செய்தான்.—தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாகிய சகரியாவின் காலத்தில், அவன் தேவனைத்தேடினான்: அவன் யெகோவாவைத்தேடின காலம்வரைக்கும் தேவனால் அனுகூலம்பெற்றான்.—அவன் புறப்பட்டுப்போய்ப்பெலிஸ்தியரை எதிர்த்துயுத்தஞ்செய்து, காத்தினமதிலையும், யப்பனையின் மதிலையும், அஷ்தோத்தின் மதிலையும் இடித்து, அஷ்தோத்தின் எல்லையிலும் பெலிஸ்தியரின் எல்லையிலும் நகரங்களை யுண்டாக்கினான்.—பெலிஸ்தியரையும், கூட்பாகாவில்வசித்த அரசியரையும், மெயூ

னியரையும் மேற்கொள்ளும்படி தேவன் அவனுக்குத்துணைநின்றார்.—அம்மோனியர் ஊசியாவுக்குக்காணிக்கைகளைக்கொண்டுவந்தார்கள்: அவன் மிகவும் பலவானிருந்ததினால், அவன் பெயர் எகிப்தின் பிரவேசம்வரைக்கும் பரந்தது.—மேலும் ஊசியா யெருஷலேமினுள்ள கோடிவாசலிலும், தாழ்ந்தபூமியின் வாசலிலும், மதிலின் கோடியிலும் கோபுரங்களைக்கட்டி, அவைகளைத்திடப்படுத்தினான்.—அவனுக்குத்தாழ்ந்தபூமிகளிலுஞ்சமபூமிகளிலும் வெகு மிருகவேன்கள் இருந்தன: அவன் வேளாண்மையில் பிரியம்வைத்தபடியினால் மலைகளிலுங் கர்மேலிலும் அவனுக்குப்பயிர்ச்செய்கைக்காரருந் திராட்சத்தோட்டக்காரருமிருந்தார்கள்: ஆதலால் அவன்வனத்தில் கோபுரங்களை யுண்டாக்கி, வெகு கிணறுகளைத்தோண்டினான்.—மேலும் இராசாவின் சேனாபதிகளிலொருவனாகிய அனனியவின் அனுமதிப்படி, இலேகலாகிய யெய்யேலினாலும் அதிகாரியாகிய மாசெயாவினாலுங்குறிக்கப்பட்டதொகைப்பிரகாரம், தளங்கனாக யுத்தத்துக்குப்புறப்படும் யுத்தவீரசேனை ஊசியாவுக்கிருந்தது.—

பராக்கிரம வீரராகிய பிதாவமிசபிரதானிகளின் முழுத்தொகை இரண்டாயிரத்தறுது.—பராக்கிரம வீரராகியும், சத்துருவுக்குவிரோதமாகியும், இராசாவுக்குத்துணையுடையபடி அவர்கள்வசத்திலுள்ள சேனைகள் மூன்றலட்சத்து ஏழாயிரத்தைநூறுபேர்.—ஊசியா, சகலசேனையினியித்தமும் பரிசைகளையும், ஈட்டிகளையும், தலைக்காப்புக்களையும், சீராக்களையும், வில்லுகளையும், கல்லெறிகிறதற்குக் கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.—கோபுரத்தின்மேலும்மதிலின்மேலும்நின்ற இறு அம்புகளையும் பெரியகற்களையும் பிரயோகிக்கிறதற்கு நியுணர் கற்பித்த இயந்திரங்களை யெருஷலேமில் ஆயத்தப்படுத்தினான். இப்படி ஆச்சரியப்படத்தக்கதாய்த்துணைபெற்றும்பெரியவனானதினால், அவன் பெயர் வெகுதூரம் பரம்பிற்று.

அவன் யெகோவாவின் ஆலயத்திலே தூபவேதிகையின்மேல் தூபங்காட்டப்போகையில், தன் தேவனாகிய யெகோவாவின் கட்டளையைமீறி, இப்படி அவன் பலவானானபொழுது நாசமடைவதற்கேதுவாய் அவன் மனம் கருவமடைந்தது.—ஆசாரியனாகிய அசரியா, யெகோவாவின் ஆசாரியர்களாகிய பராக்கிரம வீரர் எண்பதுபேருடன் அவனுக்குப்பின்னாகப் பிரவேசித்தான்.—அவர்கள், ஊசியா இராசாவுக்குக் கெதிர்த்து நின்று அவனைநோக்கி, ஊசியாவே, யெகோவாவுக்குத்தூபங்காட்ட உமக்கு அதிகாரமில்லை, நீர் கட்டளையைமீறினீர்: ஆதலால் பரிசுத்த ஸ்தானத்துக்கு வெளியே போய்விடும்; இதிலேவே தேவனாகிய யெகோவாவினால் உமக்கு மேன்மையுண்டாகாதென்றார்கள்.—அப்பொழுது ஊசியா கோபங்கொண்டு, மிக

(உச. அதி. ௫.) அதி.உச.உ. ஆதி.ச.க.௨௫௭. தானி.க.௨௭. (சு) ஏசா.௨௪.உச. (எ) அதி.உச.௨௧. (அ) உசா.மு.அ. ௨. (க) உ.இரா.௨௪.௨௧. நிதி.௧.௨௧.௨௧.௨. சச.௨௪.௨. (ஐசு) உபா.௧௨.௨௫. உபா.அ.௨௪. ௨.இரா.௨௧.௨௨.௨௧. (௨௭) க.நாளா.௧.௨. (௨அ) எண்.௨௧.௪௨. யாத்.௧௨.௭.அ. (௨௧) எண்.௨௨.௨. ௨.இரா.௫.௨௭.

தூபங்காட்டுவதற்குத் தன்கையில் ஒரு கலசத் தைப்பிடித்திருந்தான்: அவன் ஆசாரியரோடுகோ பங்கொண்டிருக்க, ஆசாரியர்களுடைய சமுக்கத்தில் யெகோவாவின் ஆலயத்திலே தூபவே திகையினின்று புறப்பட்ட குஷ்டரோகம் அ ௨௩ வன் நெற்றியிலேதோன்றிற்று.—பிரதான ஆசாரி யனாகிய அசரியாவும் மற்ற ஆசாரியரும் பார்த்த பொழுது, அவன் நெற்றியிலே குஷ்டரோகமி ருக்கக்கண்டு, அங்கிருந்து அவனை வெளியே அகற்றிவிட்டார்கள்: யெகோவா அவனை அடித்ததினால், தானேவிரைந்துவெளியேபோய் ௨௪ விட்டான்.—ஊசியா இராசா தன் மரணகாலப ரியந்தம் குஷ்டரோகியாயிருந்தான், குஷ்டரோ கியாயிருந்ததினால் அவன் யெகோவாவிலு லயத்தினின்று தன்ளுண்டவனாகி, தனித்த ஒரு வீட்டில் வசித்தான்: அவன் புத்திரனாகிய யோ தாம் இராசகுடும்பத்துக்கு அதிகாரியாகித் தேசத் தின் சனங்களை நியாயம் விசாரித்தான்.

௨௨ ஊசியாவின் ஆதியந்தமான மற்றக்கிரியைக ளை ஆமோதிப்புத்திரனாகிய ஏசாயா தீர்க்கதரிசி ௨௬ எழுதினான்.—ஊசியா தன் முன்னோருடன் மகா நித்திரையடைந்தபொழுது, சனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, இராசாக்களின் மயானஸ்தான நிலத்தில் அவனுடைய முன்னோ ருடன் அவனை அடக்கம்பண்ணினார்கள்: அவ னுக்குப்பின், அவன் புத்திரனாகிய யோதாம் இ ராசாவானான்.

௨௭. அதிகாரம்.

௧. யோதாம் நன்றாய் அரசானல்: ௫. அம்மோனீ யரைச் செய்ததல்: ௭. அவன் ஆளுகையின் காலத்தையும் அவன்மரணத்தையுங்குறித்தல்.

யோதாம் அரசானத் தொடங்கினபொழுது அவ னுக்கு இருபத்தைந்து வயது, அவன் யெருஷ லேமில் பதினாறுவருஷம் அரசாண்டான். சா தோக்கின் புத்திரியாகிய அவன் மாதவின் பெ ௨ யர் எருசான்.—அவன் தன் பிதாவாகிய ஊசியா செய்தயாவற்றின் படிக்கும் யெகோவாவின் பார்வைக்குச்செவ்வையானதைச்செய்தான்: அவ ன் யெகோவாவின் ஆலயத்தில் பிரவேசிக்க வில்லை. சனங்கள் அக்காலத்திலும் துராசார ௬ மாய்நடந்துவந்தார்கள்.—அவன் யெகோவா வின் ஆலயத்தின் உயர்ந்தவாசலையுண்டாக்கின துமன்றி, ஒபேலின்மதிலின்மேல்வெகு கிரியைக ளையுஞ்செய்தான்.—மேலும் அவன் யூதாவின் பரு வதங்களிலே நகரங்களையும், வனங்களிலேகோ ட்டடைகளை யுங்கோபுரங்களை யுங்கட்டினான்.

௫ அவன் அம்மோனீயரின் இராசாவை எதிர்த் துயுத்தஞ்செய்து அவர்களைச்செய்தான். அதி னால் அம்மோன்வயிசத்தார் அந்த வருஷத்தில் தூறுகிக்கோ வெள்ளியையும் பதினாயிரம் கோர் கோதுமையையும், பதினாயிரம் கோர் வாற்கோ

துமையையும் அவனுக்குக்கொடுத்தார்கள். இர ண்டாம்முன்றும் வருஷங்களிலும் அம்மோன் சந்ததியார் அப்படியே அவனுக்குக்கொடுத்தார் கள்.—யோதாம் தன் தேவனாகிய யெகோ ௬ வாவின்முன்பாகத் தன்நெறிகளைச் சீர்ப்படுத்தி னபடியினால் பலவானான்.

யோதாயின் மற்றக்கிரியைகளும், அவன்சக ௭ லயுத்தங்களும், அவன்நடைகளும் இலரவேல் யூதாவென்னும் இவர்களுடைய இராசாக்களின் சரித்திர புத்தகத்தில் எழுதியிருக்கின்றன.—அ ௮ வன் அரசானத்தொடங்கினபொழுது அவனுக்கு இருபத்தைந்துவயது, அவன் பதினாறுவருஷம் யெருஷலேமில் இராச்சியபரிபாலனம்பண்ணி னான்.

யோதாம் தன்முன்னோருடன் மகா நித்திரை ௬ யடைந்தான், அவனைத்தாவீதின்நகரத்தில் அடக் கம்பண்ணினார்கள்: அவனுக்குப்பின் அவன்புத் திரனாகிய ஆகாஸ் இராசாவானான்.

௨௮. அதிகாரம்.

௧. ஆகாஸ் தீமையாய் இராசரிக்கஞ் செய்தினி மித்தம் ஐரீயிரால் தண்டிக்கப்பட்டல்: ௬. இல ரவேல்சனங்களால் தண்டிக்கப்பட்டல். சிறை யிலகப்பட்டவர்கள் விடுதலைபெறல்: ௧௬. அ ஐரீயசனங்களால்வஞ்சிக்கப்பட்டல்: ௨௨. தே வ பூசை முதலிய மகா பாவங்களைச் செய்தல்: ௨௬. அவன்மரணமடைதல்.

ஆகாஸ் அரசானத்தொடங்கினபொழுது அவ னுக்கு இருபதுவயது, அவன் யெருஷலேமிலே ௧ பதினாறுவருஷம் அரசாண்டான்.—அவன் தன் பிதாவாகிய யோதாவைத்தப்போல யெகோவாவின் பார்வைக்குச்செவ்வையானதைச்செய்யாமல்,— இலரவேலருடைய இராசாக்களின் நெறிகளி லேநடந்து, பாகால்களுக்கு வார்ப்புவிக்கிரகங்க ளைச்செய்தான்.—அவன், இன்னோயின் புத்திர ௬ னுடைய தாழ்ந்த பூமியிலே தூபங்காட்டி, இலர வேல்சந்ததியார்முன்னின்று யெகோவா அ கற்றிவிட்ட புறச்சாதி யாரின் அருவருப்புக்க ளின்படி, தன் பிள்ளைகளை அக்கினியிலே தகித் தான்.—அவன் உயர்ந்தஸ்தானங்களிலும், மலை ௪ களின்மேலும், உச்சையான ஒவ்வொருவிருட் சத்தின்கீழும்பலியீட்டுத்தூபங்காட்டினான். ஆ தலால் அவன் தேவனாகிய யெகோவா, அவனை ஐரீயிராசாவின் கையில் ஒப்பித்தார்.— அவர்கள் அவனைமுறிய அடித்து, அநேகசனங்க ௫ ளையுஞ் சிறைப்பிடித்துத் தமஸ்குவுக்குக்கொண்டு போனார்கள். இலரவேலரின் இராசாவின் கையிலும் ஒப்பிக்கப்பட்டான், இவன் அவனைமகா சங்காரமாக அடித்தான்.

சனங்கள், தங்கள்பிதாக்களின் தேவனாகிய ௬ யெகோவாவைவிட்டுவிலகினபடியினாலே, ரெமலீயாவின் புத்திரனாகிய பெக்கா, யூதாவில்

(௨௩) எஸ்த.௧.௩௨. (௨௪) ௨.இரா.௩௫.௫. லேவி.௩௬.௪௬. எண்.௫.௨. (௨௨) ஏசா.௧.௧. (௨௬) ௨.இரா.௩௫.௭. ஏசா. ௬.௧.—(௨௭) அதி. ௨. ௨.இரா.௩௫.௬. (௬) நிதி.௬.௨௬. (௬) ௨.இரா.௩௫.௬.௮.—(௨௮) அதி. ௧. ௨.இரா.௩௬.௨. (௨) யாத்.௬.௩௭. லேவி.௩௬.௪. நியா.௨.௩௧. (௬) ௨.இரா.௨௬.௩. லேவி.௩௮.௨௧. ௨.இரா.௩௬.௬. (௫) ஏசா.௭.௧. ௨.இரா.௩௬.௫.௬. (௬) ௨.இரா.௩௫.௨௭.

ஒரோதினத்தில் ஒருவட்சத்து இருபதினாயிரம்பேரைக்கொண்டுபோட்டான்; இவர்கள் யாவரும் மகாவீரர்.—எப்ராயீயின் மகாவீரனாகிய சிங்கி, இராசாவின் குமாரனாகியமசெயாவையும், ஸீட்டிகிராயாகிய அசரீக்காமையும், இராசாவுக்கு இரண்டாயிரவான எலக்கானுவையும் கொன்றான்.— இலரவேல்சந்ததியார் தங்கள் சந்ததியில் ஸ்திரி புத்திரர் புத்திரிகள் இரண்டெட்சம் பேரைச்சிறைபிடித்துக்கொண்டுபோனது மன்றி, அவர்களுடைய அநேக திரவியங்களையும் கொள்ளையிட்டார்கள்: இவர்கள் அந்தப்பொருளை ஷமாரியாவுக்குக்கொண்டுவந்தார்கள்.—அங்கே யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய ஒத்தென்னுமொருவன், ஷமாரியாவுக்குவந்தசேனைகளுக்கு முன்புறப்பட்டு, அவர்களைநோக்கி, கேளுங்கள், உங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவா யூதேயரின்மேல் கோபங்கொண்டபடியினால், அவர் அவர்களை உங்கள்கையில் ஒப்பித்தார்; நீங்கள் அவர்களை வானத்தையளாவும் கோபாக்கினியினால் சங்கரித்தீர்கள்.—இன்னும் யூதாவின்வயிசத்தாரையும், யெருஷலேமியாரையும், அடிமைக்காரராகவும் அடிமைக்காரிகளாகவும் வைக்கநினைக்கிறீர்கள்: நல்லது, நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகச் செய்தபாவங்கள் உங்களிடத்திலேயல்லவா இருக்கின்றன.—யெகோவாவின் உக்கிரகோபம் உங்கள்மேல்வந்தது; ஆதலால் இப்பொழுது எனக்குச்செவிகொடுங்கள், உங்கள்சகோதரரில்நீங்கள் அடிமைப்படுத்திய அடிமைகளைப்போகவிடெடுங்கள் என்றான்.—அதினால் எப்ராயீய் வயிசத்தில்யோகானானின்புத்திரனாகிய அசரியாவும், மிஷில்லேமோத்தின்புத்திரனாகிய பெரிசாயாவும், ஷல்லுமின்புத்திரனாகிய யேகீஸ்கயாவும், அத்லாயின்புத்திரனாகிய அமசாவுமகியசில பிரதானிகள் யுத்தத்தைவிட்டுத்திரும்பிவந்தசனங்களுக்கு முன்பாககின்று,—அவர்களைநோக்கி, நீங்கள் அந்த அடிமைகளை இவ்வீட்டத்தில் கொண்டுவரவிடமாட்டோம், யெகோவாவுக்குவிரோதமாய்க் குற்றஞ்செய்தோம்; நீங்கள், நம்முடைய பாவங்களையும் குற்றத்தையும் அதிகரிப்பிக்கப்பார்க்கிறீர்கள்: நம்முடைய குற்றம் பெரிதாயிருக்கின்றது, இலரவேலருக்குவிரோதமாக உக்கிரகோபம் மூளுகின்றதே என்றார்கள்.—அதினால் ஆயுததாரிகள், அந்த அடிமைகளையும் கொள்ளையிட்ட பொருளையும் அதிபதிகளுக்கு சகலசபையாடுக்கும்முன்பாக விட்டுவிட்டார்கள்.—பின்பு யெபுசாரும்பிக்கப்பட்ட சனங்கள் எழுந்து, அடிமைகளை அழைப்பித்து, அவர்களில் நிருவாணிகளாயிருந்த யாவருக்கும் கொள்ளையிட்டவஸ்திரங்களை உடெப்பித்து, பாதரட்சைகளைக்கொடுத்து, போசனபானம் பண்ணுவீத்து, அவர்களுக்கு

எண்ணெய்வார்த்து, அவர்களில் பெலவீனராயிருந்தவர்களைக் கழுதைகளின்மேலேற்றி, அவர்கள் சகோதரர் சமீபத்தில் பேரிந்து நகரமாகிய யெரீகோவுக்குக் கொண்டுவந்துவிட்டு ஷமாரியாவுக்குத்திரும்பினார்கள்.

இலரவேலரின் இராசாவாகிய ஆகாஸ், யூதாவை நிருவாணம்பண்ணி யெகோவாவுக்கு விரோதமாய் மிகவுங் குற்றஞ்செய்தபடியினால், யெகோவா அவனிடத்தம் யூதாவைச் சிறுமைப்படுத்தினார்.—ஆதலால் திரும்பவும் ஏதோ யெமியர் யூதாதேசத்தை அடித்துச் சிறைபிடித்ததுமன்றி,—பெலிஸ்தியரும், தாழ்த்தியூமியிலும் யூதாவின் தென்னாட்டிலுமுள்ள நகரங்கள்மேல் பாய்ந்து, பேத்திமெஷ், அயாலோன், கிதேரோத், ஷோகோ, என்பவைகளை அல்வவற்றின்கிராமங்களோடும், திம்னுவை அதின் கிராமங்களோடும், கிம்சோவை அதின் கிராமங்களோடும் பிடித்தார்கள்: அங்கே அவர்கள் வசித்தார்கள்.—ஆதலால் அந்தச்சமயத்தில், ஆகாஸ் இராசா, தமக்குத் துணையெய்வெண்ணெய் அடூரிய இராசாக்களுக்குச் சொல்லியனுப்பினான்.—அடூரிய இராசாவாகிய தில்காத்பில்னேசர் அவனிடத்தில்வந்து அவனைக்கிலேசப்படுத்தினதேயன்றி அவனுக்குச்சகாயஞ்செய்யவில்லை.—அடூரிய ஆகாஸ், யெகோவாவின் ஆலயத்திலும், அரமுனையிலும், அதிபதிகளிடத்திலும் திரவியமெடுத்து, அடூரிய இராசாவுக்குக்கொடுத்தான்: ஆனாலும் இவன் அவனுக்குத்துணையெய்வில்லை.

அடூரிய இராசாக்களினதேவர்கள் அவர்களுட்குத்துணையெய்கிறார்கள், அப்படியே அவர்கள் எனக்குத்துணையெய்யும்படி அவர்களுக்குப்பலி செலுத்துவேனென்று சொல்லி, அவன் தன்னை யடித்த தமல்குணரின் தேவர்களுக்குப்பலியிட்டான். அவர்களை அவனும இலரவேலரனைவரும் நாசமடைவதற்கு ஏதுவானார்கள்.—இப்படி உட்கு இந்த ஆகாஸ் இராசா, தனக்கு ஆபத்துநேரிட்ட பொழுது யெகோவாவுக்குவிரோதமாய் அதிக குற்றஞ்செய்தான்.—பின்பு ஆகாஸ், தேவனுடைய ஆலயத்தின்பாத்திரங்களைச்சேர்த்து, தேவனுடைய ஆலயத்திலுள்ள பாத்திரங்களைத் துண்டித்துண்டாக்கி, யெகோவாவின் ஆலயத்தின்கதவுகளையடைத்து, யெருஷலேமில் ஒவ்வொருகோடியிலும் தனக்காக வேதிகைகளையுண்டாக்கி,—அந்நியதேவர்களுக்குத் தூபங்காட்டும்படி யூதா உட்கு தேசத்திலுள்ள அந்தந்த நகரங்களில் உயர்ந்தவர்களைக்கொண்டெய்து, தன் முன்னோரின் தேவனாகிய யெகோவாவைக் கோபப்படுத்தினான்.

அவனுடைய ஆதியந்தமான மற்றக்கிரியைகளுக்கும் அவன் நடைசன்யாவும் யூதா இலரவேல் இராசாக்களின் புத்தகத்தில் எழுதியிருக்கின்ற

(அ) ஆதி.யெ.ச. (க) சங்.க.க.உ.ச. எசா.யெ.டு. எசேசு.உ.டு.யெ.யெ.டு. ஒப.யெ. ச.க.க.யெ.டு. எஸ்ரு.க.க. வெளி.யெ.டி. (ய)லேவி.உ.டு.க.க.(ய)யா.க.உ.யெ.க. (யெ) வச.யெ.உ. உ.இரா.க.உ.உ. நீதி.உ.டு.உ.க.உ.உ. லூக்.க.உ.எ. ரோ.யெ.உ.உ. உபா.க.ச.க. நியா.க.யெ.க. (யெ) அதி.உ.க.உ. மாத்.ந.உ.உ.டு. (யெ) எசேசு.யெ.க.உ.எ.டு.எ. (யெ) உ.இரா.யெ.க.எ. (உ.யெ) உ.இரா.யெ.டு.உ.க. (உ.உ) அதி.உ.டு.யெ.ச. எரே.ச.ச.யெ.எ.யெ. (உ.ச) அதி.உ.க.க.எ. (உ.ச) உ.இரா.யெ.க.யெ.க.உ.யெ.

உவன.—ஆகால்தன்முன்னோருடன் மகா நித்திரை அடைந்தான், அவனை யெருஷலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்: இலரவேலருடைய இராசாக்களின் பிரதேவறையில் அவனைச்சேர்க்கவில்லை: அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய இஸ்கியா இராசாவானான்.

உக. அதிகாரம்.

க. இஸ்கியா நன்றாய் இராசரிக்கஞ்செய்தல்: க. யெகோவாவின் ஆலயத்தைச்சுத்தப்படுத்தக் கட்டினாயிடல்: உஉ. அவர்கள் அதைச்செய்தவிதம்: தெரிவித்தல்: உஉ. இஸ்கியா பலியிடல்.

இஸ்கியா இருபத்தைந்து வயதில் அரசானத் தொடங்கி, யெருஷலேயில் இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான். சகரியாவின் புத்திரியாகிய அவன் மாதாவின் பெயர் அபியான்.— அவன் தன் பிதாவாகிய தாலீது செய்த எல்லா வழறின்படிக்கும் யெகோவாவின்பார்வைக்குச்செவ்வையானதைச்செய்தான்.

உ. அவன் தான் அரசாண்ட முதலாம்வருஷத்தில் முதல்மாதத்திலே யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளைத்திறந்து, அவைகளைப் புதுப்பித்தான்.—ஆசாரியரையும் லேவியரையும் பிரவேசிக்கப்பண்ணி, கீழ்த்திசையிலுள்ள பிரகாரத்தில் அவர்களைக் கூடிவரச்செய்து,—அவர்களைநோக்கி, லேவியரேகேளுங்கள், நீங்கள் உங்களைப்பரிசுத்தப்படுத்துங்கள், உங்கள் முன்னோரின் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துங்கள், பரிசுத்தஸ்தானத்தினின்று அழுக்கு முழுவதையும் நீக்கிவிடுங்கள்.—கம்முடைய முன்னோர்கள் குற்றஞ்செய்து, கம்முடைய தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குத்தீங்குசெய்து, அவரைவிட்டு நீங்கி, யெகோவாவின்வாசஸ்தலத்திற்குப் பராமுகம்பண்ணி அவருக்குப்புறங்காட்டினார்கள்.—அன்றியும் அவர்கள் பரிசுத்தஸ்தானத்தில் இலரவேலரினதேவனுக்குத்தகனபலியிடாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்து மண்டபத்தின் கதவுகளை அடைத்துப்போட்டார்கள்.—இதனியித்தம் யூதாவின்மேலும் யெருஷலேயின்மேலும் யெகோவாவின் கோபம் வர, நீங்கள் சுய கண்ணினால் பார்க்கிறபடி அவர்கள், கிலேசத்தையும், திகைப்பையும், வெட்கத்தையும் அனுபவிக்கும்படி அவர்ஒப்பித்தார்.—பாருங்கள், அதினால் கம்முடைய பிதாக்கள்கட்கத்தினாலே விழுந்தார்கள், கம்முடைய புத்திரர், புத்திரிகள், ஸ்திரிகள் அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள்.—ஆனபடியினால், இலரவேலரின் தேவனாகிய யெகோவாவின் உக்கிர கோபம் கம்மைவிட்டு நீங்கும்படி, அவரோடும் உடன் படிக்கைபண்ண நான் விரும்புகிறேன்.—யெகோவா, தமது சமுகத்தினின்று, தம்மைச்சேவித்து, தமக்கு ஆராதனைசெய்து தூபங்காட்டுமப

டி உங்களைத்தெரிந்துகொண்டார்: ஆதலால்என் மக்களே, அசதியாயிருக்கவேண்டாமென்றான்.

அப்பொழுது கோகாத்தியவமிசத்திலுள்ள அயெமசாயின் புத்திரனாகிய மாகாத், அசரியாவின் புத்திரனாகிய யோவேல், மிராரியின் வமிசத்திலுள்ள அப்பதியின் புத்திரனாகிய கீஷ், யெகல் லேவின் புத்திரனாகிய அசரியா, கொர்ஷோனிய ரிலுள்ள சிம்மாவின்புத்திரனாகிய யோவா, யோவாசின் புத்திரனாகிய ஏதேன்.—இலீச்சாபானின் வகவமிசத்திலுள்ள ஷிமீர், யெய்யேல்; ஆசாப்பின் வமிசத்திலுள்ள சகரியா, மத்தனியா:—எமானின் வசவமிசத்திலுள்ள யிகியேல், ஷிமியி: யெதுதுனின்வமிசத்திலுள்ள ஷிமாயியா, ஊசியெலென்னும் லேவியர்கள் எழுந்து,—தங்கள் சகோதர யெருரைக் கூட்டிக்கொண்டு, தங்களைப்பரிசுத்தப்படுத்தி, யெகோவாவின் வாக்கின்படி யெகோவாவின் ஆலயத்தைச் சுத்திசெய்யும்பொருட்டு இராசகட்டளைப்பிரகாரம் வந்தார்கள்.—ஆயெசாரியர்கள் யெகோவாவின் ஆலயத்தைச் சுத்திசெய்யும்படி அதற்குள்ளேபோய், யெகோவாவின் ஆலயத்திலிருந்த அழுக்கையெல்லாம் வெளியே யெகோவாவின் ஆலயத்தின் பிரகாரத்தில் கொண்டுவந்தார்கள். பின்பு லேவியர் அதை எடுத்துக் தேரோன் ஆற்றுக்குக்கொண்டு போனார்கள்.—அவர்கள் முதல்மாதத்திலே முதல் யெருதின்னத்தில் பரிசுத்தப்படுத்தும்படிதொடங்கி, அம்மாதத்தின் எட்டாந்தினத்தில் யெகோவாவின் மண்டபத்துக்கு வந்தார்கள்: இவ்விதமாய் அவர்கள் எட்டுநாளைக்குள்ளே யெகோவாவின் ஆலயத்தைப்பரிசுத்தப்படுத்தினார்கள்; முதல்மாதம் பதினாறுநினைத்தில் முடிந்தார்கள்.—பின்பு உஅ அவர்கள் இஸ்கியாவிடத்தில்போய், நாங்கள் யெகோவாவின் ஆலயமுழுவதையும், தகனவேதிகையையும், அதின்சகலபாத்திரங்களுக்கும், சமுகத்தப்பீடத்தையும், அதின் சகல பாத்திரங்களுக்கும்சுத்தப்படுத்தினோம்.—அன்றியும் ஆகால் வக இராசா தான் அரசாண்டகாலத்தில் கட்டளைமீறி அசரிப்படுத்திய சகலபாத்திரங்களுக்கும் நாங்கள் ஆயத்தம்பண்ணிப் பரிசுத்தப்படுத்தினோம்; அவைகள் யெகோவாவின்வேதிகைக்குமுன் இருக்கின்றனவென்றார்கள்.

பின்பு இஸ்கியா இராசா அதிகாலையிலெழுந் உய்து, நகரத்தின் அதிபதிகளைக் கூடிவரச்செய்து, யெகோவாவின் ஆலயத்துக்குப்போனான்.—அவர்கள், இராச்சியம், பரிசுத்தஸ்தானம், யூதா உச தேசம் என்னும் இவைகளினிமித்தம் பிராயச்சித்தப்பலி செய்யும்பொருட்டு, ஏழுநாள்களையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிக்களையும், ஏழு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொண்டுவர, அவன், யெகோவாவின்வேதிகையின்மேல் அவைகளையிடும்படி, ஆரோன்வமிசத்தாராகிய ஆசாரியர்களுக்குக் கட்டளையிட

(உக.அதி.க.)உ.இரா.உஅ.க. அதி.உக.டு. (க) அதி.உஅ.உச. வச.எ.(டு)க.நாளா.யெ.உஉ. அதி.கடு.க.(ச)எரே. உ.உஎ. எசேக்.அ.யெ.க.(எ)அதி.உஅ.உச.(அ)அதி.உச.யெ.உபா.உஅ.உடு. க.இரா.க.அ. எரே.யெ.யெ.க. (ய) அதி. யெ.யெ.க.(ய)எண்.க.க.(யெ)வச.டு. அதி.கய.யெ.க. க.நாளா.உக.உஅ.(யெ) அதி.உஅ.உச. (உச) லேவி.ச.க.யெ.ச.

உஉ டான்.—ஆதலால் அவர்கள் காண்களை அடித்த பொழுது, ஆசாரியர் இரத்தத்தை ஏற்று, வேதிகையிலே தெளித்தார்கள்: அப்படியே ஆட்டுக்கடாக்களையும் அடித்தபொழுது அவைகளின் இரத்தத்தை வேதிகையின்மேல் தெளித்தார்கள்: ஆட்டுக்குட்டிகளையும் அடித்து அவைகளின் இரத்தத்தை வேதிகையின்மேல் தெளித்தார்கள்.—

உ௩ பாவபிராயச்சித்தத்துக்காக இராசாவுக்குஞ் சபையாருக்குமுன்பாக வெள்ளாட்டுக் கடாக்களைக்கொண்டுவர, அவர்கள் அவைகளின்மேல் உசு கைவைத்தார்கள்.—இராசா, சகல இஸரவேலர் நியமித்தமும் தகனபலியும் பாவபிராயச்சித்தமும் செய்யவேண்டுமென்று கட்டளை யிட்டிருந்தான்; ஆதலால் ஆசாரியர் அவைகளை அடித்து, சகல இஸரவேலர் நியமித்தமும் பவிசெலுத்தி, அவைகளின் இரத்தத்தினாலே வேதிகையின்மேல்

உ௪ பிராயச்சித்தஞ்செய்தார்கள்.—அவன், தாலீதும், இராசாவின் தரிசியாகிய காத்தும், நாதான்தீர்க்கதரிசியுமாகிய இவர்களுடைய கட்டளையின்படி, கைத்தாளங்களையும், தம்புருகளையும், சுரமண்டலங்களையும் பிடித்தலேவியரையெயகோவாவின் ஆலயத்தில் ஏற்படுத்தினான்: யெகோவாதமது தீர்க்கதரிசிகளைக்கொண்டு இப்படிச் செய்யும்படி கட்டளையிட்டிருந்தார்.—லேவியர், தாலீது நியமித்த வாத்தியங்களையும், ஆசாரியர்கள், எக்காளங்களையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்.—

உ௫ பின்பு இஸ்கியா வேதிகையின்மேல் தகனபலியிடும்படி கட்டளையிட்டான். தகனபலி ஆரம்பத்தில், இஸரவேலரின் இராசாவாகிய தாலீது நியமித்த வாத்தியங்களோடும் எக்காளங்களோடும் யெகோவாவின் தேமும் ஆரம்பித்தது.—

உ௬ தகனபலியின் முடிவுபிரயந்தம் சபையார் யாவரும் ஆராதித்தார்கள், பாடகர் பாடினார்கள், எக்காளக்காரர் தொனிசெய்தார்கள்.—அவர்கள் பவியீட்டு முடித்தபொழுது, இராசாவும் அவன் சமீபத்திலுள்ளயாவருந் தலைகுனிந்து வணங்கினார்.—அன்றியும் இஸ்கியா இராசாவும் பிருபுகளும் தாலீதின் வாக்கியங்களையும் தரிசியாகிய ஆசாப்பின் வாக்கியங்களையும் எடுத்து, யெகோவாவைத்துதித்துப்பாடும்படி லேவியருக்குக்கட்டளையிட்டார்கள். அவர்கள் மனமகிழ்ச்சியோடே துதிபாடித்தலைகுனிந்து வணங்கினார்கள்.—

உ௭ அப்பொழுது இஸ்கியா, நீங்கள் யெகோவாவுக்கென்று உங்களைப் பரிசுத்தப் படுத்தினீர்கள்; இப்பொழுது சமீபித்துவந்து ஸ்தோத்திரபலிகளையும் செய்நன்றிப்பலிகளையும் யெகோவாவின் ஆலயத்திலே கொண்டுவருவ்கொள்ளுங்கள்.—அதினால் சபையார் ஸ்தோத்திரபலிகளையும் செய்நன்றிப்பலிகளையும் கொண்டுவந்தது மன்றி, உதாரணசனங்கள் தகனபலிகளையுங்

கொண்டுவந்தார்கள்.—சபையார் கொண்டுவந்த தகனபலிகளின் தொகை ஏழுபதுகாண்களும், துறு ஆட்டுக்கடாக்களும், இருதுறு ஆட்டுக்குட்டிகளும்: இவைகளைல்லாம் யெகோவாவுக்குத் தகனபலியாயின.—அறுதுறுகாண்களும் மூவாயிரம் ஆடுகளும் பரிசுத்தவஸ்துவாக ஏற்படுத்தப்பட்டன.—ஆசாரியர்களின் தொகை அம் பமானதிலால், தகனபலியிருக்கக் கயாவையுமுரிக்கக்கடாமற்போயிற்று: ஆதலால் கிரியை நிறைவேற்றமளவும், மற்ற ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்தும்வரைக்கும், அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்குத் தவிசெய்தார்கள்: ஆசாரியர்களிலும் லேவியர் தங்களைப் பரிசுத்தப்படுத்த அதிகமணப்பிரியமாயிருந்தார்கள்.—தகனபலிகளும், ஸ்தோத்திரபலியின் நிகழும், அவ் தந்தத் தகனபலியின் பாணபலியும் மிகுதியாயிருந்தன. இவ்விதமாய் யெகோவாவின் ஆலயத்தின் ஆராதனை கிரமப்படுத்தப்பட்டது.—தேவன் சனங்களை ஆயத்தப்படுத்தியிருந்தார், அதினால் இஸ்கியாவுஞ் சனங்களைவருஞ் சந்தோஷப்பட்டார்கள்: காரியஞ்சடிதியில் நிறைவேற்றம்பெற்றது.

௩௩. அதிகாரம்.

௧. இஸ்கியாபஷ்கா உற்சவத்தை ஆசரிக்ககிருபித்தல்: ௩௩. சனங்கள் விக்கிரகங்களைத்தகர்த்துப்பதினாநாள் உற்சவத்தை ஆசரித்தல்: ௨௭. ஆசாரியரும் லேவியருஞ்சனங்களை ஆசீர்வதித்தல்.

ஆசாரியர்கள் பூரணமாய்த் தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளாதபடியினாலும், சனங்கள் யெருஷலேமில் கூடிவராததினாலும், அச்சமயத்தில் அவர்கள் பஷ்கா உற்சவத்தை ஆசரிக்கக்கடாமற்போயிற்று.—அதினால் அதை இரண்டாமாதத்தில் ஆசரிக்கும்படி இராசாவும், அவன்பிரபுகளும், யெருஷலேமிலுள்ள சகலசபையாரும் ஆலோசித்தார்கள்.—அந்தக்காரியம் ராசாவுக்குஞ் சகலசபையாருக்கும் நலமாகத் தோன்றிற்று.—அவர்கள், எழுதியவிதிப்பிரகாரம் அதைநெடுங்காலம் ஆசரிப்பதாயால், யெருஷலேமில் வந்து இஸரவேலரின் தேவனாகிய யெகோவாவுக்குப் பஷ்கா உற்சவம் ஆசரிக்கவேண்டுமென்று, பேர்ஷெபாமுதல் தாண்வரைக்குமுள்ள இஸரவேலரின் தேசமெங்கும் பரிசுத்தஞ்செய்யத்தீர்மானித்தார்கள்.—அதினால், இஸரவேலரின் தேவனாகிய யெகோவாவுக்குப் பஷ்காவை ஆசரிக்கும்பொருட்டு யெருஷலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்துக்கு வரவேண்டுமென்று, இஸ்கியா, இஸரவேலரும் யூதேயருமாகிய சகலருக்கும் ஆணையினதும் மன்றி, எப்ராயீமருக்கும் மனோஷேயருக்கும் கிருபங்களையும் எழுதினான்.—இஸரவேல்சந்தியாரே, ஆபிரகாம், ஈ

(உஉ) லேவிய. அ. ௩௪. எபி. ௧. ௨௧. (உ௩) லேவிய. ௪. ௩௫, ௨௪. (௨௪) லேவிய. ௩. ௨௩. (௨௫) க. நாளா. ௩. ௧. க. நாளா. ௨. ௩. ௨. சாமு. ௨. ௩. ௧. (௨௬) க. நாளா. ௨. ௩. ௫. ஆமோ. ௧. ௫. எண். ௩. ௩. ௩. க. நாளா. ௩. ௨. ௨. (௨௭) அதி. ௨. ௩. ௩. (௨௮) அதி. ௨. ௩. ௩. (௨௯) அதி. ௩. ௧. ௧. லேவிய. ௪. ௩. ௨. (௩௦) அதி. ௩. ௩. ௩. அதி. ௩. ௩. ௩. சம. எ. ௩. (௩௧) லேவிய. ௩. ௩. ௩. எண். ௩. ௩. ௩.—(௩௩) அதி. ௧. யாத். ௩. ௨. ௩. அதி. ௨. ௩. ௩. (௨) எண். ௩. ௩. ௩. (௩) எரே. ௪. ௧. யோவே. ௨. ௩. ௨. இரா. ௩. ௩. ௩. ௨. ௩.

சாக்கு, இஸரவேலென்பவர்களுடைய தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்புங்கள், அவர் அஞ்சிய ராசாக்களின்கைக்குத்தப்பி மீர் திருக்கிற உங்கனிடத்தில் திரும்புவார்.—உங்கள் பிதாக்களும் சகோதரரும் தங்கள் முன்னோருடைய தேவனாகிய யெகோவாவின் கட்டளைமையிற்றினர்கள், அதினிமித்தம் அவர் அவர்களைநாசத்துக்கு ஒப்பித்தார்; இதைநீங்கள் பார்த்திருக்கிறீர்கள், நீங்கள் அவர்களைப்போல இருக்கவேண்டாம்.—இப்பொழுது நீங்கள் உங்கள் முன்னோரைப்போல உங்கள் கழுத்துக்களைக்கடினப்படுத்தாமல், யெகோவாவுக்கடிமைப்பட்டு, அவர் சதாநாளமும் பரிசுத்தப்படுத்திய அவருடைய பரிசுத்த ஸ்தானத்திற்கிரவேசியுங்கள்: உங்கள் தேவனாகிய யெகோவாவின் உக்கிரகோபம் உங்களைவிட்டு நீங்கும்படி அவரையே சேவியுங்கள்.—உங்கள் தேவனாகிய யெகோவா காருண்ணியர், தயாபரர், நீங்கள் அவரிடத்தில்திரும்பினால், அவர் உங்களுக்குப்பராமுகமாயிருக்கமாட்டார்; ஆதலால் நீங்கள் யெகோவாவிடத்தில் திரும்புவீர்களாகில், உங்கள் சகோதரரும் பிள்ளைகளும் தங்களைச்சிறைப்படுத்தினவர்களிடத்திற் கட்டாட்சும்பெற்று, இந்தேசத்துக்குமீண்டு வருவார்களென்று, இராசாவும் அவன்பிரபுகளும் எழுதியிருப்புகளை இராசகட்டளைப்படி இஸரவேல், யூதாவுக்கும் அஞ்சற்காரர் கொண்டிப்போனார்கள்.—அஞ்சற்காரர், செபுலோன்வரைக்குமுள்ள எப்ராயீம் மனோஷேயென்பவர்களின் தேசத்தைச்சேர்ந்த சகல நகரங்களுக்கும்போனார்கள்: இவர்கள் அவர்களைப்பரியாசம்பண்ணி நிந்தித்தார்கள்.—ஆகிலும் ஆஷேரிலும், மனோஷேயிலும், செபுலோனிலுமுள்ள சிலர் தங்களைத்தாழ்த்தி, யெரூஷலேமுக்கு வந்தார்கள்.—யூதாவிலும், யெகோவாவின் வாக்குக்கேற்க, இராசாக்கள் பிரபுகள் இவர்களின்கட்டளையைநிறைவேற்ற, தேவனுடைய கை அவர்களுக்கு ஒருமனந்தந்தது.

யகூ பின்பு இரண்டாமாதத்தில் புளிப்பில்லாத அப்பத்தின் உற்சவத்தை ஆசரிக்கிறதற்கு யெரூஷலேமில் அநேகசனங்கள் மகாசபையாய்க்கூடினார்கள்.—அவர்கள் எழுந்து, யெரூஷலேமில் உள்ளவேதிகைகளையும் சகலதூபவேதிகைகளையும் அகற்றி கீதரோஹ்றில் எறிந்துவிட்டார்கள்.—பின்பு இரண்டாமாதம் பதினொன்றினத்தில் பஷ்கா உற்சவபலியிட்டார்கள்: அதினால் ஆசாரியர்களும் லேவியரும்வெட்கப்பட்டு, தங்களைப்பரிசுத்தப்படுத்தி, யெகோவாவின் ஆலயத்திலேதகனபலிகளைக்கொண்டுவந்தார்கள்.—

யகூ அவர்கள் தேவனுடைய தாசனாகிய மோசேயின் விதிப்பிரமாணத்தின்படி, தங்கள் தங்கள்

முறைமைக்கேற்க, தங்கள் தங்கள் நிலையில்நின்றார்கள்: ஆசாரியர் தங்கள் லேவியர்கையில் ஏற்ற இரத்தத்தைத்தெளித்தார்கள்.—சபையின் யெமத்தியிலேபரிசுத்தப்படுத்தப்படாதவர்கள் அநேகரானபடியால், அசுத்தமாயிருந்தவனெவனோ, அவன்தன்னை யெகோவாவுக்கென்றுபரிசுத்தப்படுத்தும்படி, லேவியர் அவர்களுக்காகப்பஷ்கா உற்சவத்தின்பலிகிரியைக்கு ஏற்படுத்தப்பட்டார்கள்.—சனங்கள் மத்தியில் எப்ராயீமரும், யெமனோஷேயரும், ஈஷ்காரியரும், செபுலோனியருமாகிய அநேகர் தங்களைப்பரிசுத்தப்படுத்தவில்லை; இவர்கள் எழுதியவிதிக்குவிரோதமாய்ப்பஷ்கா உற்சவத்தின் போசனத்தைப்புகித்தார்கள்.—இஸ்கியா, தன்முன்னோரின் தேவனாகிய யெகோவாவைத்தேடும்படிதன் இருவத்தைஆயத்தப்படுத்தியிருக்கிற ஒவ்வொருவனும் பரிசுத்தஸ்தானத்தில் சுத்தப்படுத்தப்படாதிருந்தும், அவனைத்தையுள்ள யெகோவா மன்னிப்பாராகவென்று சொல்லி அவர்கள் நிமித்தம்பிரார்த்தித்தான்.—யெகோவா இஸ்கியாவுக்குச் செவியைச்சாய்த்துச்சனங்களுக்கு மன்னித்தார்.—யெரூஷலேமில் வந்த இஸரவேல்சந்தியார் ஏகமுநாளளவும் மகா ஆனந்தத்துடன் புளிப்பில்லாத அப்பத்தின் உற்சவத்தை ஆசரித்தார்கள்: லேவியர்களும் ஆசாரியர்களும் நாடோறும் உரத்த சத்தம்பொருந்திய வாத்தியத்தோடும்பாடியெகோவாவைத்துதித்தார்கள்.—யெகோவாவைப்பற்றுகு சற்போதகத்தைப்போதித்த லேவியர் யாவரோடும், இஸ்கியா சமாதானமாய்ப்பேசினான்: அவர்கள், உற்சவத்தின் ஏழுநாளளவும் ஸ்தோத்திரபலிகளையிட்டப்புகித்துத் தங்கள் முன்னோரின் தேவனாகிய யெகோவாவின் புகழ்ச்சியைப்பிரகாசிக்கப்பண்ணினார்கள்.—பின்பு சகல சபையாரும், இன்னும் ஏழுநாளளவும் ஆசரிக்கும்படி ஆலோசித்து, வேறும் ஏழுநாள் ஆனந்தத்துடன் ஆசரித்தார்கள்.—யூதாதேசத்து இராசாவாகிய இஸ்கியா, சபையாருக்கு ஆயிரங்களைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்தான்; பிரபுகளும், சபையாருக்கு ஆயிரங்களைகளையும் பதினாயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்: ஆசாரியர்களில் அநேகர் தங்களைப்பரிசுத்தப்படுத்தினார்கள்.—ஆசாரியர்களோ டெடும் லேவியர்களோடும் யூதாவமிசுத்தாராகிய சகலசபையாரும், இஸரவேல்வமிசுத்தாரில்வந்த சகல சபையாரும், இஸரவேலரின் தேசத்தினின்றாவந்து யூதாநாட்டில்வசித்த பரதேசிகளும் கனிகூர்ந்திருந்தார்கள்.—இவ்வீதமாயெரூஷலேமில் ஏகமகாஆனந்தமுண்டாயிற்று: இஸரவேலரின் இராசாவாகிய தாவீதின்புத்திரான சலோமோனின் காலமுதல், யெரூஷலேமில் இதைப்போலில்லை.

(எ) எசேக்.உய.யெ. அதி.உக.அ. (அ) உபா.ய.யக. க.நாளா.உக.உச. எஸ்ரூ.ய.யக. (க) சநா.ச.சக. யாத்.கச. க. ஏசா.இடு.எ. (டி) அதி.கக.யக. (யக) அதி.யக.யக. வச.யெ.உக. (யெ) பிஸி.உ.யக. அதி.உக.உடு.(யச) அதி.உச.உச. (யடு) அதி.உக.கச. (யஎ) அதி.உக.கச. (யஅ) வச.யக. யாத்.யெ.சக. (யக) அதி.யக.க. (உக) யாத்.யெ.யடு. (உஉ) ஏசா.சய.உ. உபா.கக.அ. எஸ்ரூ.ய.யக. (உக) க.இரா.அ.கடு. (உச) அதி.கடு.எ.அ. அதி.உக.கச. (உடு) வச.யக.யெ.

உஎ பின்பு லேவியராகிய ஆசாரியர்கள் ஏழுந்துசனங்களை ஆசீர்வதித்தார்கள்: அவர்கள் சத்தங்கேட்கப்பட்டது, அவர்கள் பிரார்த்தனை அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய வாணத்திலேறிற்று.

௩௧. அதிகாரம்.

க. விக்கிரகங்களைத்தகர்த்தல்: உ. இஸ்கியா ஆசாரியருடையவகுப்புக்களைநியமித்தல்: சனங்கள் வெருரைவேத்தியங்களைக்கொண்டவரல்: டிக. ஆசாரியருக்குப்பங்குகொடுக்கும்படி இஸ்கியா அதிபதிகளை ஏற்படுத்தல்: உயி. இஸ்கியா சந்திரிகையசெய்து வாழ்வடைதல்.

இவைகனெல்லாமுடிந்தபின்பு, வந்திருந்த இஸரவேல்யாவரும் யூதாநகரங்களிலே பிரவேசித்து, விக்கிரகங்களைத்தகர்த்து, அஷுரிமரங்களைச்சேதித்து, யூதாவிலும், பேன்யாமீனிலும், எப்ராயீமிலும், மனஷேயிலும் எங்குமுள்ள உயர்ந்தல்தானங்களையும் வேதிகைகளையும் இடித்து, சகலத்தையும் முழுமையும் நாசப்படுத்தினார்கள். பின்பு இஸரவேல்சந்ததியாராவரும், தங்கள் நகரங்களிலே தங்கள் தங்கள் சதந்தரங்களுக்குத்திரும்பினார்கள்.

உ பின்பு இஸ்கியா, தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையுமிடவும், ஆராத்தனைசெய்யவும், துதிக்கவும், யெகோவாவின் கூடாரவாசஸ்களிலே கீர்த்தனம்பண்ணவும், ஆசாரியரையும் லேவியரையும் அவரவர்தொண்டிக்கேற்ற விதிப்பிரகாரம் வகுப்பு வகுப்பாய் ஏற்படுத்தினான்.—காலமாலிகளில் இடப்படும் தகனபலிகளும், ஓய்வு நாட்களிலும், அமாவாசிகளிலும், நியமிக்கப்பட்ட உற்சவங்களிலும் இடப்படும் யெகோவாவின் வேதப்பிரமாணத்திலெழுதியபடி தகனபலிகளுமாகிய தகனபலிகள் நியமித்தம், இராசாதன் பெருளிலேதான் கொடுக்கவேண்டிய பங்குகளின்னதென்று நியமித்தான்.—ஆசாரியர்களும் லேவியரும் யெகோவாவின் வேதப்பிரமாணத்தில் ஏவப்படும்பொருட்டு, அவர்களுக்கேற்ற பங்கைக்கொடுக்கும்படி யெருஷலேமிலுள்ள சனங்களுக்குக்கட்டினாயிட்டான்.

௩ இறந்தக்கட்டினொவளிப்பட்டவுடனே இஸரவேல்சந்ததியார், தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், வயலில்விளையும் மற்றயாவற்றிலும் முதற்பலனைப் பரிபூரணமாய்க்கொண்டுவந்தார்கள்; சகல திரவியங்களிலும் பத்திலொன்றைப் பரிபூரணமாய்க்கொண்டுவந்தார்கள்.—யூதாவின் மற்ற நகரங்களிலேவசித்த இஸரவேல்சந்ததியாரும் யூதாவமிசத்தாரும் ஆமொடுகளில் பத்திலொருபங்கையும் தங்கள் தேவனாகிய யெகோவாவுக்குநிவேதித்தவஸ்துக்களாகிய பத்திலொருபங்கையுட்கொண்டுவந்து குவியல் குவியலாய் வைத்தார்கள்.—மூன்றாமாதத்தில் அவர்கள் குவியல்செய்யத்தொடங்கி, ஏ

முமாதத்தில் முடித்தார்கள்.—பின்பு இஸ்கியாவும் பிரபுகளும்வந்து குவியல்களைப்பார்த்தபொழுது, யெகோவாவையும் அவர்சனங்களாகிய இஸரவேலரையும் புகழ்ந்தார்கள்.—இஸ்கியா அந்தக் குவியல்களைக்குறித்து ஆசாரியரிடத்திலும் லேவியரிடத்திலும் விசாரித்தபொழுது.—சாதோக் வமிசத்தானாகிய அசரியாவென்னும் பிரதான ஆசாரியன் அவனைநோக்கி, சனங்கள் யெகோவாவின் ஆலயத்திலே காணிக்கைகளைக்கொண்டுவரத்தொடங்கினது முதற்கொண்டு யெகோவாதமதுசனங்களை ஆசீர்வதித்தபடியினால், உணவுப்பொருள் நமக்குப்போதும், அனவுக்கு மிஞ்சியிருக்கின்றது: இந்த மிகுதியானபொருள் அவைகளில் மீந்திருக்கின்றது என்றான்.

பின்பு இஸ்கியா, யெகோவாவின் ஆலயத்தி டிக லேபண்டசாலைகளை ஆயத்தப்படுத்தும்படி கட்டினாயிட்டான்; அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தி,—காணிக்கைகளையும், பத்திலொருபங்கையும், பரிசுத்தவஸ்துக்களையும் உண்மையாக உள்ளேசேர்த்தார்கள்: அதற்கு அதிகாரி லேவியனாகிய கோனன்யா, அவனுக்குக்கீழ் அவன்சகோதரனாகிய ஷிமியி.—இராசாவாகிய இஸ்கியாவும், தேவனுடைய ஆலயத்துக்கு அதிகாரிகளாகிய அசரியாவும், யிகியேலும், அசசீரியாவும், நாகாத்தும், அசாகேலும், எரேமோத்தும், யோசாபாத்தும், ஈலியேலும், இஸ்கியாவும், மாகாத்தும், பியூயாவும், கோனன்யாவுக்குக்கீழும் அவன்சகோதரனாகிய ஷிமியிக்குக்கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.—லேவியனான இம்னாவின் புத்திரனும் கீழ்வாசற் காவலானனுமாகிய கோரே, யெகோவாவின் காணிக்கைகளையும் மிகவும் பரிசுத்தவஸ்துக்களையும் பங்கிடும்படி தேவனுக்கு மண்பூருவமாய் இடப்பலிகளுக்கு அதிகாரியானான்.—அவனுக்குக்கீழ் ஏதேன், மின்யமீன், யேஜூவா, ஷிமாயியா, அமரியா, லெஷனியா என்னுமிவர்கள், ஆசாரியருடைய நகரங்களிலே பெரியோர்களுக்கு சிறியோர்களுமாகிய தங்கள் சகோதரருக்கு அவரவர் வகுப்பின்படி உண்மையாய் பங்கிடுவதற்கு ஏற்படுத்தப்பட்டார்கள்.—அதுவுமன்றி, அவரவரவகுப்புக்களின்படி தொண்டுசெய்வதற்கு நாடோறும் யெகோவாவின் ஆலயத்தில் பிரவேசிக்கும் மூன்றுவயது முதல் அதற்குமேற்பட்ட வயதுள்ள ஆண்மக்களயாவருக்கும்;—தங்கள் வகுப்புக்களிலுள்ள தொண்டுக்கேற்றத் தங்கள் தங்கள் பிதா வமிசத்தின்படி உண்மையுள்ளவர்களாய்த் தங்களைப்பரிசுத்தப்படுத்திய இருபது வயதுமுதல் அதற்குமேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும்,—அவர்கள் எல்லாக்குழந்தைகளுக்கும், ஸ்திரிகளுக்கும், புத்திரருக்கும், புத்திரிகளுக்கும்,—அந்தந்த நகரங்களையும் பேட்டை டிக

(உஎ) எண்.௧.உ௩. சங்.௧௮.௫.—(௩௧. அதி. ௧.) உ.இரா.௮௮.௪. அதி.௩௩.௮. (உ) க.நாளா.௨௩.௧.௩௩.௩. (௩) எண்.௨௮. எண்.௨௬. (௪) எண்.௮௮.௮. நிகி.௩௩.௩. மல்.௨.௮. (௫) யாத்.௨௨.௨௬. நிகி.௩௩.௩. (௬) லேவி.௨௮.௩. ௨.பா.௮.௪.௨. (௮) மல்.௩.௩. (௯) நிகி.௩௩.௩. (௧௦) யோசு.௨௨.௩. க.நாளா.௩.௨. (௧௧) க.நாளா.௨௩.௨.௮. (௧௨) லேவி.௨௮.௩.௪. எண்.௩௩.௩.

களையும் சொந்த வயல்வேளிகளிலேயிருந்த ஆரோன் வமிசத்தாராகிய ஆசாரியர்களுக்கும் இவ்விதமாய்ப் பங்குகொடுக்கப்பட்டது: முன் குறிக்கப்பட்ட சனங்கள் ஆசாரியர் மத்தியிலேயிருந்த சகல புருஷருக்கும் வமிசவரலாற்றின் படி தொகையிடப்பட்ட வேலியர் சகலருக்கும் பங்குகொடுத்தார்கள்.

உய இஸ்கியா, யூதா எங்கும் இப்படிச் செய்து தன் தேவனாகிய யெகோவாவின் சமூகத்தில் நன்மையுஞ் செவ்வையும் உண்மையுமானவைக

உகனை நடப்பித்துவந்தான்.—அவன் தேவனுடைய ஆலயத்தின் கிரியையும், வேதப்பிரமாணமும், கட்டளையுமாகிய இவைகளினால் தன் தேவனைத் தேடும்படி செய்யத்தொடங்கின ஒவ்வொரு கிரியையையும் தன் பூனை இருதயத்தோடு செய்து வாழ்வடைந்தான்.

நஉ. அதிகாரம்.

க. சனகெரிப் யெருஷலேமை முற்றிக்கை செய்தல். இஸ்கியா தன்னுள்ளிருப்படுத்தல்: க. சனகெரிப் தேவனை நிந்தித்தல்: உய. இஸ்கியாவின் பிரார்த்தனையையும் யெகோவாவின் உத்தரத்தையுந் தெரிவித்தல்: உச. இஸ்கியாவருத்தமடைந்து பின்பு சொஸ்தம்பெறல்: உஎ. அவன் செல்வத்தைக் குறித்தல்: கூஉ. அவன் மரணமடைதல்.

இக்காரியங்கள் உண்மையுடன் நிறுவேறின பின்பு, அஹூரிய இராசாவாகிய சனகெரிப் வந்து, யூதாதேசத்தில் பிரவேசித்து, அரசனை சகல நகரங்களையும் விரோதித்துப் பானயம் இறங்கி அவைகளைத் தன் வசமாக்க எண்ணினான்.—சனகெரிப் வந்து யெருஷலேமுகுவிர்ரோதமாயுத்தஞ்செய்ய அபிப்பிராயங்கொள்ளுகிறதை இஸ்கியாகண்டு, —நகரத்துக்குப் புறம்பாயுள்ள ஊற்றுநீரைத்தடைப்படுத்தத்தன் பிரபுகளோடும் பராக்கிரம சனங்களோடும் ஆலோசிக்க, அவர்கள் சம்மதித்தார்கள்.—பின்பு அநேகசனங்கள் கூடிவந்து, அஹூரிய இராசாக்கள்வந்து மிகுதியான சலம் கண்டுபிடிப்பதென்று சொல்லி, சகல ஊற்றுக்களையும் தேசத்துக்குள்ளே பாய்கிற ஆற்றையுந் தூர்த்தார்கள்.—அவன் திடல்கொண்டு, இடிந்தமதில்களைத்தையும் கோபுரங்கள் அளவு உயரக்கட்டினதுமன்றிப்புறமதிலையுஞ் செய்து, தாவீதின் நகரத்திலுள்ள பிரவேசஸ்தானத்தைப்புதுப்பித்து, மிகுதியான ஆயுதங்களையும் பரிசைகளையும் ஆயத்தப்படுத்தினான்.—சனங்களுக்குச்சீனூபிகளை ஏற்படுத்தி, அவர்கள் நகரவாசலின்வீதியில் கூடிவரும்படி செய்து, அவர்களைநோக்கி,—நீங்கள் திடமாகித்தையங்கொள்ளுங்கள், அஹூரியராசாவின் நிமித்தமும் அவனோடிருக்கிற சனக்கூட்டத்தினிமித்தமும் நீங்கள் பயப்படவுங் கலங்கவும் வேண்டாம்: அவ

னோடிருக்கிற சனக்கூட்டங்களிலும் நம்மோடிருக்கிறவர்கள் அநேகர்.—மாமியசுயம் அவனோடிருக்கின்றது; நமக்குத்துணைநின்றயுத்தஞ்செய்ய தேவனாகிய யெகோவா நம்மோடிருக்கிறாரென்று சொல்லி அவர்களைத்தேற்றினான். அதினால் சனங்கள் யூதாவின் இராசாவாகிய இஸ்கியாவுடைய வாக்குகளைச்சார்ந்துகொண்டார்கள்.

பின்பு அஹூரிய இராசாவாகிய சனகெரிப், லாகீனுக்கு விரோதமாகத்தன் முழுப்பராக்கிரமத்துடன் முற்றிக்கைசெய்தபொழுது, யூதாவின் இராசாவாகிய இஸ்கியாவுக்கும் அவனோடு யெருஷலேமிலுள்ள யூதாவமிசத்தார் யாவருக்கும் தன்பணிவிடைக்காரரையெருஷலேமுக்கணுப்பி, அஹூரிய இராசாவாகிய சனகெரிப்,—நீங்கள் அரசனை நகரமாகிய யெருஷலேமிலே தங்குவிட்கொள்பதற்கு என்ன நம்பிக்கை;—நம்முடைய தேவனாகிய யெகோவா அஹூரியராசாவின் கையினின்று நம்மை விடுவிப்பார் என்று சொல்லி, இஸ்கியா பரிதாபங்களினால் நீங்கள் நாசமடைவதற்கு உங்களை மயக்குவிக்கிறனல்லவா.—இந்த இஸ்கியா, அவர் உயர்ந்த ஸயெதானங்களையும் வேதிகைகளையும் அகற்றினுனல்லவா; அவன் யூதா சனங்களையும் யெருஷலேமியரையும் நோக்கி, நீங்கள் இந்த வேதிகையின் முன் ஆராதனை செய்து, இதின்மேல் தூபங்காட்டவேண்டுகொன்று சொல்லிக்கட்டளையிடவில்லையா.—நானும் என் பிதாக்களும் அந்நிய தேசத்தின் சனங்களைவருக்கும் இன்னது செய்தோமென்று உங்களுக்குத் தெரியவில்லையா; அத்தேசத்தாருடைய தேவர்கள் எந்த விதமும் என்கையினின்று தங்கள் தங்கள் தேசங்களை விடுவிக்கவல்லவர்களா;—எங்கள் பிதாக்கள் நாசப்படுத்திய அந்தச் சாதியாரின் தேவர்கள் சமஸ்தருக்குள்ளும் என் கையினின்று தன் சனங்களை விடுவிக்க வல்லவன் யாவன்; உங்கள் தேவன் என் கையினின்று உங்களை விடுவிப்பாரோ;—இப்பொழுது இஸ்கியா உங்களை வஞ்சித்து மயக்கி காதபடி சாவதானமாயிருங்கள்; அவனை நம்பவேண்டாம்: எந்தத்தேசத்திலும் எந்த இராச்சியத்திலுமுள்ள எந்தத்தேவனும் என்கையினின்றும் என் பிதாக்கள்கையினின்றும் தன் சனங்களை விடுவிக்கக்கூடாமல் போயிற்று: இனி உங்கள் தேவன் என்கையினின்று உங்களை விடுவிக்கவல்லவனாவென்று, அஹூரியராசாவாகிய சனகெரிப் சொல்லுகிறானென்பதைச்சொல்லுவத்தான்.—அவன் பணிவிடைக்காரரும், தேவனாகிய யெகோவாவுக்கும் அவர்தாசனாகிய இஸ்கியாவுக்கும் விரோதமாக அதிகம்பேசினார்கள்.—அன்றி யெயும் இஸரவேலரின் தேவனாகிய யெகோவாவை நிந்திக்கவும், அந்நிய தேசத்தாருடைய தேவர்கள் தங்கள் தங்கள் சனங்களை என்கையினின்று

(உய) உ.இரா.உய.க.—(கஉ. அதி. க.) உ.இரா.ய.அ.ய.கூ. ஏசா.கூ.க. (இ) ஏசா.உஉ.கூ.ய. அதி.உ.இ.உ.க. உ.சா.மு. இ.க. க.இரா.க.உ.ச. (ச) அதி.கூ.உ.உ. ஏசா.ச.ய.உ. (எ) உபா.கூ.க. அதி.உ.ய.ய.இ. உ.இரா.க.ய.க. (அ) ஏரே.ய.எ.இ. க.யோவா.ச.ச. ரோ.அ.க.க. (க) உ.இரா.ய.அ.ய.எ. (யக) உ.இரா.ய.அ.கூ.ய. (யஉ) உ.இரா.ய.அ.உ.உ. (யகூ), உ.இரா.ய.அ.கூ.கூ.கூ. (யஇ) உ.இரா.ய.அ.ய.க.உ.க. (யஎ) உ.இரா.ய.கூ.கூ.ய.உ.

று விடுவிக்கக்கூடாமற்போனதுபோல, இஸ்கியாவின் தேவனும்தன் சனங்களை என் கையினின்றும் விடுவிக்கமாட்டாரென்று அவருக்கு விரோத விடி மாய்வசனிக்கவும் நிருபங்களை எழுதினான். அப்பொழுது அவர்கள், நகரத்தை வசப்படுத்தும் பொருட்டு, மதிவன்மேலுள்ள யெரூஷலேமியரைப் பயப்படுத்தவும் கலங்கச்செய்யவும் யூதேயபாஷையில் அவர்களோடு உரத்தச்சத்தத்துடன் சத்தியம் தமிட்டார்கள்.—பூமண்டலத்திலுள்ள சனங்களுடையவைகளும் மனிதர்கையினால் செய்யப்பட்டவைகளுமாகிய தெய்வங்களுக்கு விரோத மாய்ப்பேசுவதுபோல, யெரூஷலேமின் தேவனுக்கு விரோத மாய்ப்பேசினார்கள்.—இதினிமித்தம் இஸ்கியா இராசாவும், ஆமோத்சின் புத்திரராகிய ஏசாயா தீர்க்கதரிசியும் வானத்தைப் பார்த்து ஒலியெழுப்பி ரார்த்தித்தார்கள்.

உக பின்பு யெகோவா, தானன் ஒருவனையனுப்ப, அவன் அஜூரியராசாவின் பானயத்திலேயிருந்த சமஸ்தபராக் கிரமவீரரையும், பிரதானிகளையும், சேனாபதிகளையுஞ் சேதித்தான். அதினால் சனகெரிப் முகம்நாணித்தன் சுயஸ்தானத்துக்குத்திரும்பினான். பின்பு அவன் தன் தேவர்களின் ஆலயத்தில் பிரவேசித்தபொழுது, அவன் உதரத்தில் தேன்றியவர்களே கட்டத்தினால் அந்தஸ்தானத்தில் அவனைக் கொன்றுபோட்டார்கள்.—

உஉ இவ்விதமும் யெகோவா, அஜூரிய இராசாவாகிய சனகெரிப்பின்கையினின்றும் மற்றச்சகலரின் கையினின்றும் இஸ்கியாவையும் யெரூஷலேமியரையும் விடுவித்தும் நான்கு திசையிலும் அவர்களை இரட்சித்தும் வந்தார்.—அதினால் அநேகர் யெரூஷலேமியில் யெகோவாவுக்குக்காணிக்கைகளையும் யூதாவின் இராசாவாகிய இஸ்கியாவுக்கு விலையெறப்பெற்ற திரவியங்களையுங் கொண்டுவந்தார்கள்: அதுமுதல் சகல சாதியாருக்குள்ளும் அவன் மாட்சிமையுள்ளவனென்று மதிக்கப்பட்டான்.

உச அக்காலத்தில் இஸ்கியா, மரணத்துக்கேதுவாய் வருத்தமடைந்திருக்கையில் யெகோவாவைப் பிரார்த்திக்க, அவர் உத்தரமருளி அவனுக்கு ஒரு உகி அடையாளத்தைக் கற்பித்தார்.—இஸ்கியாபெற்ற உபகாரத்துக்கேற்கப்பிரதிச்செய்யாமல் மனம்கருவமடைந்தான்: ஆதலால் அவன் மேலும், யூதாவின் மேலும், யெரூஷலேமின் மேலுங்கோ உசபம்வந்தது.—பின்பு இஸ்கியாவும் யெரூஷலேமியரும் தங்கள் மனக்கருவத்தினிமித்தம் தங்களைத்தாழ்த்தினார்கள்; அதினால் யெகோவாவின் கோபம் இஸ்கியாவின் காலத்தில் அவர்கள்மேல்வரவில்லை.

உஎ இஸ்கியாவுக்கு மிகவுஞ் செல்வமுங் கனமுமிருந்தன: அவன், பொன், வெள்ளி, ரத்தினம்,

சகந்திரவியம், பரிசைகள், சகலவிதமான அரும்பொருள்களென்னுமிவைகளை வைக்கிறதற்குப் பண்டசாலிகளையும்,—தானியம், திராட்சஉடி ரசம், எண்ணெய் இவைகளை வைக்கிறதற்குக்களஞ்சிய வீடுகளையும், நானாவத மிருகங்களுக்குச்சாலிகளையும், மந்தைகளுக்கு ஆட்டுக்கிடைகளையும் உண்டாக்கினான்.—அவன் நகரங்களை உகயும் மிகுதியான ஆடுமொடுகளையுமுடையவனாயிருந்தான்: தேவன் அவனுக்கு மிகுதியான பொருளைக்கொடுத்தார்.—இந்த இஸ்கியா, ஜீயோனின் கூடுமேற்சாலகத்தையடைத்து, நேராகத்தாலீதின் நகரத்தின்மேற்புறத்துக்குவரும்படி செய்தான். இஸ்கியா தனதெல்லாக்காரியங்களிலும் வாழ்வடைந்தான்.

அவனுடைய தேசத்தில் செய்யப்பட்ட ஆச்சரியமான கிரியைகளின் விவரம் விசாரிக்கிறதற்கு அனுப்பப்பட்ட பாபேலின் பிரபுகளாகிய தாதர்களால் அவனைப்பீட்சிக்கவும், அவன் மனதிலுள்ள யாவையும் தெரிவிக்கவுந் தக்கதாகத்தேவன் அவனைவிட்டு நீங்கினார்.

இஸ்கியாவின் மற்றக்கிரியைகளும் அவன் கன்மைகளும், ஆமோத்சின் புத்திரராகிய ஏசாயாவின் தீர்க்கதரிசனபுத்தகத்திலும், யூதா இஸரவேலர் என்பவர்களுடைய இராசாக்களின் சரித்திரபுத்தகத்திலும் எழுதியிருக்கின்றன.—இஸ்கியாதன் பிதாக்களுடன் மகாநீத்திரயடைத்தான், அவனைத் தாலீதின் வமிசத்தாருடைய முக்கிய மயானஸ்தானத்தில் அடக்கம் பண்ணினார்கள்: யூதாசனங்கள் யாவரும் யெரூஷலேமியரும் அவன் மரணகாலத்தில் அவனைக்கனம் பண்ணினார்கள். அவனுக்குப்பின் அவன் புத்திரராகிய மனாஷே இராசாவானான்.

௩௩. அதிகாரம்.

க. மனாஷே தீமையாய் இராசரிக்கஞ் செய்தல்: ௩. தேவபூசைகளைச் செய்தல்: ௩௧. அவன் சிறையிலகப்பட்டல். சுயதேசத்துக்குத் திரும்பிவந்து யெகோவாவைச் சேவித்தல்: ௩௮. அவன்கிரியைகளை விவரித்தல்: ௩௯. அவன் புத்திரராகிய ஆமோன் மரணமடைதல்.

மனாஷே அரசாளத்தொடங்கினபொழுது அவனுக்குப்பன்னிரண்டுவயது, அவன் யெரூஷலேமில் ஐம்பத்தைந்துவருஷம் அரசாண்டான்.—அவன், யெகோவா இஸரவேல்சந்தியார்முன்னின்று அகற்றிவிட்ட அந்நிய தேசத்தார் செய்த அருவருப்புக்கள்போல, யெகோவாவின் பார்வைக்குத் தீமைமெய்தான்.

அவன் தன்பிதாவாகிய இஸ்கியா நாசப்படுத்தின உயர்ந்தஸ்தானங்களைத்திரும்பக்கட்டி, பாகால்களுக்கு வேதிகைகளையுண்டாக்கி, அஷூரியரங்களை நாட்டி, வானத்திலுள்ள சகல சேனைக

(௩௮) உ.இரா.௩௮.உச.உஎ.உ௮. (௩௯) உ.இரா.௩௯.௩௮. (௪௦) உ.இரா.௩௯.௩௮. (௪௧) உ.இரா.௩௯.௩௮. (௪௨) உ.இரா.௩௯.௩௮. (௪௩) உ.இரா.௩௯.௩௮. (௪௪) உ.இரா.௩௯.௩௮. (௪௫) உ.இரா.௩௯.௩௮. (௪௬) உ.இரா.௩௯.௩௮. (௪௭) உ.இரா.௩௯.௩௮. (௪௮) உ.இரா.௩௯.௩௮. (௪௯) உ.இரா.௩௯.௩௮. (௫௦) உ.இரா.௩௯.௩௮. (௫௧) உ.இரா.௩௯.௩௮. (௫௨) உ.இரா.௩௯.௩௮. (௫௩) உ.இரா.௩௯.௩௮. (௫௪) உ.இரா.௩௯.௩௮. (௫௫) உ.இரா.௩௯.௩௮. (௫௬) உ.இரா.௩௯.௩௮. (௫௭) உ.இரா.௩௯.௩௮. (௫௮) உ.இரா.௩௯.௩௮. (௫௯) உ.இரா.௩௯.௩௮. (௬௦) உ.இரா.௩௯.௩௮. (௬௧) உ.இரா.௩௯.௩௮. (௬௨) உ.இரா.௩௯.௩௮. (௬௩) உ.இரா.௩௯.௩௮. (௬௪) உ.இரா.௩௯.௩௮. (௬௫) உ.இரா.௩௯.௩௮. (௬௬) உ.இரா.௩௯.௩௮. (௬௭) உ.இரா.௩௯.௩௮. (௬௮) உ.இரா.௩௯.௩௮. (௬௯) உ.இரா.௩௯.௩௮. (௭௦) உ.இரா.௩௯.௩௮. (௭௧) உ.இரா.௩௯.௩௮. (௭௨) உ.இரா.௩௯.௩௮. (௭௩) உ.இரா.௩௯.௩௮. (௭௪) உ.இரா.௩௯.௩௮. (௭௫) உ.இரா.௩௯.௩௮. (௭௬) உ.இரா.௩௯.௩௮. (௭௭) உ.இரா.௩௯.௩௮. (௭௮) உ.இரா.௩௯.௩௮. (௭௯) உ.இரா.௩௯.௩௮. (௮௦) உ.இரா.௩௯.௩௮. (௮௧) உ.இரா.௩௯.௩௮. (௮௨) உ.இரா.௩௯.௩௮. (௮௩) உ.இரா.௩௯.௩௮. (௮௪) உ.இரா.௩௯.௩௮. (௮௫) உ.இரா.௩௯.௩௮. (௮௬) உ.இரா.௩௯.௩௮. (௮௭) உ.இரா.௩௯.௩௮. (௮௮) உ.இரா.௩௯.௩௮. (௮௯) உ.இரா.௩௯.௩௮. (௯௦) உ.இரா.௩௯.௩௮. (௯௧) உ.இரா.௩௯.௩௮. (௯௨) உ.இரா.௩௯.௩௮. (௯௩) உ.இரா.௩௯.௩௮. (௯௪) உ.இரா.௩௯.௩௮. (௯௫) உ.இரா.௩௯.௩௮. (௯௬) உ.இரா.௩௯.௩௮. (௯௭) உ.இரா.௩௯.௩௮. (௯௮) உ.இரா.௩௯.௩௮. (௯௯) உ.இரா.௩௯.௩௮. (௧௦௦) உ.இரா.௩௯.௩௮.

னையுந் தொழுதுகொண்டு சேவித்து வந்தான்.—
 ௪ யெகோவா, என் நாமத்தைச் சதாகாலமும்
 யெருஷலேயிலே ஸ்தாபிப்பேனென்று சொல்
 விய யெகோவாவின் ஆலயத்திலே, வேதி
 ௫ கைகளை யுண்டாக்கினான்.—யெகோவாவின்
 ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வாணத்
 திலுள்ள சகல சேனைகளுக்கும் வேதிகைகளை
 ௬ யுண்டாக்கினான்.—அவன்தன் பிள்ளைகளை இன்
 லேயின் புத்திரருடைய தாழ்ந்தபூமியில் அக்
 கினியிற் பிரவேசிக்கப்பண்ணினான்: அவன்நாள்
 பார்த்து, மோகனஞ்செய்து, மாயாவிகள், பேய்
 வித்தைக்காரர், சகுனிகள் இவர்களுடைய கரு
 மங்களையும் நடத்திவந்தான்: யெகோவாவை
 ௭ க்கோப்படுத்த யெகோவாவின் பார்வைக்
 கு வெருதீமைசெய்தான்.—இந்தவீட்டிலும், இ
 லரவேலின் சகல கோத்திரங்களுள்ளும் நான்
 தெரிந்துகொண்ட யெருஷலேயிலும் சதாகால
 மும் என்நாமத்தைஸ்தாபிப்பேன்: இலரவேலர்
 ௮ ளான் தங்களுக்குக்கட்டளையிட்ட யாவற்றின்ப
 டிக்கும், என் தாசனாகிய மோசே கட்டளையிட்ட
 சகல வேதப்பிரமாணத்தின்படிக்கும், விதிக
 ளின்படிக்கும், முறைமைகளின்படிக்கும் நடப்
 ௯ பார்கனாகில், உங்கள்பிதாக்களுக்கு நான் அளித்
 ததேசத்தினின்று அவர்கள் கால்சரியாதபடி செ
 ய்வேனென்று,—தாவீதுக்கும் அவன்புத்திரனாகிய
 ௧ சலோமோனுக்கும் தேவன் சொல்லிய தே
 வனுடைய ஆலயத்திலே, தான் தொழிற்படுத்தி
 யபிரதிரபமாகிய விகிரகத்தை ஸ்தாபித்தான்.—
 ௨ இப்படியே மனுவேஷ, யூதாசனங்களையும் யெரு
 ஷலேயியரையும், யெகோவா இலரவேல்சந்
 ததியார் முன்னின்று சேகித்த சாதிகளைப் பார்த்
 ௩ கிலும் அதிகநீங்குசெய்யும்படிதுன்னெறிப்படுத்
 ௪ தினான்.—யெகோவா மனுவேஷக்கும் அவன்
 சனங்களுக்கும் வாக்கருளிஞர்: ஆனாலும் அவர்
 ௫ கள் செவிகொடுக்கவில்லை.
 ௬ ஆதலால் யெகோவா, அவர்கள்மேல்அஞ்
 ௭ ரிய ராசாவின் சேனாதிக்கையெருவிக்க, அவர்க
 ௮ ள், முட்டசெடிகளில் மனுவேஷையப்பிடித்து, விவ
 ௯ ள்கிட்டு அவனைக்கட்டிப்பாபேலுக்குக்கொண்
 ௧ 0 டிபோனார்கள்.—அவன் கிலேசமடைந்த காலத்
 ௧ 1 தில் தன் தேவனாகிய யெகோவாவுக்குவிண்
 ௧ 2 ணப்பஞ்செய்து, தன் பிதாக்களின் தேவனு
 ௧ 3 டையசமூகத்தில் மிகவுந்தனைத்தாழ்த்தி அவ
 ௧ 4 ரைப்பிரார்த்தித்தான்:—அதினால் அவர், அவன்
 ௧ 5 பிரார்த்தனையையும் விண்ணப்பத்தையுங் கேட்
 ௧ 6 டுத்திரும்பவும் அவனை அவன் இராச்சியமாகிய
 ௧ 7 யெருஷலேயுக்குக் கொண்டுவந்தார். ஆனது
 ௧ 8 கொண்டு மனுவேஷ யெகோவாவே தேவ
 ௧ 9 னென்று உணர்ந்தான்.—பின்பு அவன், தாவீ
 ௨ 0 தின் நகரத்துக்குப்புறம்பே கீயோனின் மேற்றி
 ௨ 1 சையில் தாழ்ந்தபூமியில் மச்சவாசலம்மட்டும் ஒரு

மதிலைக்கட்டி, அதை ஒபேலைசுற்றிடத்தி மிக
 வுமுயரமாய் உயர்ந்தி, யூதாவிலுள்ள அரணை
 சகலநகரங்களிலும் யுத்தத்துக்குச்சேனாதிக்களை
 ஏற்படுத்தினான்.—அவன் புறச்சாதியாருடைய யடு
 தெய்வங்களையும், யெகோவாவின் ஆலயத்தி
 னின்று விகிரகத்தையும், யெகோவாவின்
 ஆலயமுள்ள மலையிலும் யெருஷலேயிலுந்தான்
 ௨ செய்த சகல வேதிகைகளையும் நீக்கி, நகரத்தி
 னின்று அகற்றினான்.—யெகோவாவின் வேயசு
 திகையைப்புதுப்பித்து, அதின்மேல் ஸ்தோத்திர
 பவிகளையும் செய்நன்றிப்பவிகளையும் இட்டு, இ
 லரவேலரின் தேவனாகிய யெகோவாவைச்
 சேவிக்கும்படிக்குயூதாசனங்களுக்குக்கட்டளை
 யிட்டான்.—சனங்கள் பின்னும் உயர்ந்தஸ்தா யெ
 னங்களிலே பவியிட்டும், தங்கள் தேவனாகிய
 யெகோவாவுக்குமாத்திரமே இட்டார்கள்.
 மனுவேஷின் மற்றக்கிரியைகளும், அவன்தன் யடி
 தேவனுக்குச்செய்தபிரார்த்தனையும், இலரவேல
 ரின் தேவனாகிய யெகோவாவின்நாமத்தைக்
 ௩ கொண்ட தரிசிகள் அவனுக்குச் சொன்னவாக்
 குகளும், இலரவேலின் இராசாக்களின் சரித்திர
 புத்தகத்தில் எழுதியிருக்கின்றன.—அவன்பிரார்த்
 ௪ தனையும், அதின் அங்கீகாரமும், அவனுடைய
 சகலபாவங்களும், கட்டளையீற்றும், அவன் தா
 ௫ ழ்த்தப்படுமுன் உயர்ந்த ஸ்தானங்களைக்கட்டி,
 தொழில்படுத்திய அஷுரிமர விகிரகங்களையும்
 ஸ்தாபித்தலுமாகிய இவைகள், தரிசிகளின்புத்த
 கத்தில் எழுதியிருக்கின்றன.
 பின்புமனுவேஷதன்முன்னோருடன் மகாநித் உயி
 திரையடைந்தான், அவனை அவன் சுயவீட்டில்
 ௬ அடக்கம்பண்ணினார்கள்: அவனுக்குப்பின் அ
 வன் புத்திரனாகிய ஆமோன் இராசாவானான்.
 ஆமோன் அரசாளத்தொடங்கினபொழுது அ ௨௪
 வனுக்கு இருபத்திரண்டுவயது, அவன் யெருஷ
 லேயில் இரண்டுவருஷம் அரசாண்டான்.—அ ௨௨
 வன் தன்பிதாவாகிய மனுவேஷையப்போல, யெ
 ௭ கோவாவின் பார்வைக்குத் தீங்குசெய்தான்:
 ஆமோன், தன்பிதாவாகிய மனுவேஷைத்தொ
 ௮ ழ்றிப்படுத்திய விகிரகங்களனைத்துக்கும்பவியிட்
 ௯ டி அவைகளைச்சேவித்தான்.—அவன் பிதாவாகிய ௨௩
 மனுவேஷ தன்னைத்தாழ்த்தினது போல, அவன்
 யெகோவாவின் சமூகத்தில் தன்னைத்தாழ்த்த
 ௧ 0 வில்லை; ஆமோன் அதிகமதிகமாய்க்கட்டளையீ
 ௧ 1 ரிடந்தான்.—அவன்பணிவிடைக்காரர் அவனுக் ௨௪
 குவிரோதமாய்த் துராலோசனைசெய்து, அவன்
 ௧ 2 வீட்டில் அவனைக்கொன்றுபோட்டார்கள்.
 தேசத்தின் சனங்கள், ஆமோன் இராசாவுக்கு ௨௫
 விரோதமாய்த் துராலோசனைசெய்தயாவரையும்
 கொன்றுபோட்டார்கள்; அவனுக்குப்பின் தே
 ௧ 3 சத்துச் சனங்கள் அவன்புத்திரனாகிய யோஷி
 யாவை இராசாவாக ஏற்படுத்தினார்கள்.

(௪)உபா.௨௨.௧௧. க.இரா.அ.௨௩.(௬)லேவி.யடி.௨௧. உபா.யடி.௨. உ.இரா.௨௩.௧. எசேக்.௨௩.௩௩.௩௩. உபா.யடி. ௨.யெ. ௨.இரா.௨௩.௬. (௭) சங்.௩௩.௨.௨. உ.சாமு.௭.௬. (௮) உ.இரா.௨௩.௮. (௨௧) உபா.௨௮.௩௬. யோபு.௩௬.௮. சங்.௩௩.௨.௨. (௨௨) க.பேதுரு.௩.௬. (௨௩) க.நாளா.௩.௨.௨. சங்.௩.௨.௬. தானி.௪.௨.௩. (௨௪) க.இரா.௩.௩௩. அதி. ௨.௭.௩. (௨௫) வச.௩.௩. (௨௬) லேவி.௭.௨௨.(௨௭)அதி.௩.௨.௨. (௨௮)க.சாமு.௩.௨. (௨௯) உ.இரா.௨௩.௨௩.௨௯.

௩௪. அதிகாரம்.

க. யோஷியா நன்றாய் ஆளுகையெய்தல்: ௩. தே வுபுசையையகற்றல்: ௮. ஆலயத்தைப்புதுப்பிக்கச் சண்டங்களை ஏற்படுத்தல்: ௧௪. வேதபுத்தகத்தைக்கண்டு இராசாவிடத்தில் அனுப்பல்: ௨௩. உல்தான் தீர்க்கதரிசனருசொல்லல்: ௨௬. புத்தகத்தைவாசித்தல். தே வனோடு உடன்படிக்கை செய்தல்.

யோஷியா அரசாளுத்தொடங்கினபொழுது அவனுக்கு எட்டுவயது, அவன் யெரூஷலேமிலே மூப்பத்தொருவருஷம் அரசாண்டான்.—அவன் யெ கோவாவின் பார்வைக்குச் செவ்வையானதைச் செய்து, தன்பிதாவாகிய தாவீதின் நெறிகள் யாவற்றிலும், வலப்புறம் இடப்புறம் திரும்பாமல் நடந்தான்.

அவன், அரசாண்ட எட்டாம் வருஷத்தில் இளைஞனாயிருந்தும், தன்பிதாவாகிய தாவீதின் தேவனைத் தேடத் தொடங்கினான்: அவன் பன்னிரண்டாம் வயதில் உயர்ந்த ஸ்தானங்களையும், அஷரிமரங்களையும், தொழிற்படுத்திய விக்கிரகங்களையும் வார்ப்புவிக்கிரகங்களையும் அகற்றி, யூதாவையும் யெரூஷலேமையுஞ் சுத்திசெய்வதற்குக் கட்டளையிட்டான்.—அவன்சமுதத்தில் அவர்கள் பாகால்களின் வேதிகைகளையும் இடித்தார்கள்: அதற்குமேலே ஸ்தாபிக்கப்பட்ட சூரிய விக்கிரகங்களையும்சேதித்தான். அஷரிமரங்களையும் தொழிற்படுத்திய விக்கிரகங்களையும், வார்ப்புவிக்கிரகங்களையும் தகர்த்து, தூளாக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளிலே வீசிவிட்டான்.—அவன் ஆசாரியர்களின் வேதிகையின் மேல் அவர்களுடைய எலும்புகளைத்தகர்த்தான், யூதாவையும் யெரூஷலேமையும் சுத்திசெய்தான்.—மனுவே, எப்ராயீம், ஷிமியோன் என்னும் இவர்களின் பட்டணங்களிலெங்கும் நப்தாலிவரைக்கும் வீடுதொறஞ்சேரித்தான்.—அவன் வேதிகைகளையும் அஷரிமரங்களையும் அழித்து, தொழிற்படுத்திய விக்கிரகங்களைப்பொடிபடுத்தி, இஸ்ரவேலின் தேசமெங்குமுள்ள சமஸ்த விக்கிரகங்களையுஞ்சேதித்து, யெரூஷலேமுக்குத்திரும்பினான்.

அவன் அரசாண்ட பதினெட்டாம் வருஷத்தில் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்தி செய்த பின்பு, தன் தேவனாகிய யெ கோவாவின் ஆலயத்தைப்புதுப்பிக்கும்படி, அத்தல்வியாவின் புத்திரனாகிய ஷாபானையும், நகரத்துக்கு அதிகாரியாகிய மாசெயாவையும், இதுகாச கர்த்தனாகிய யோகாசின் புத்திரனாகிய யோவாகையும் அனுப்பினான்.—அவர்கள், பிரதான ஆசாரியனாகிய இல்கியாவிடத்தில் சமீபித்து, தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவரப்பட்டதும், மனுவேயர், எப்ராயீம், மீந்திருந்த சகல யூதாசனங்கள், பேனயாமீனியர் என்னும் இவர்கள்கையில், வாசற்காவலாளராகிய லேவியர், சேர்த்துமாகி

ய திரவியத்தை ஒப்பித்து யெரூஷலேமுக்குத்திரும்பினார்கள்.—அவர்கள் யெ கோவாவின் ஆலயத்தை விசாரிக்கும் பணிவிடைக்காரர்கையில் ஒப்பிக்க, இவர்கள் ஆலயத்திலுள்ள இடிவுகளைப் புதிதாக்கிச் சீர்படுத்தும்படி, யெ கோவாவின் ஆலயத்தின் வேலைகாரராகிய தச்சருக்குக்கற்சிற்பருக்கும் கொடுத்தார்கள்.—யூதாவின் லக இராசாக்கள் நாசப்படுத்தின அந்தந்த அறைகளுக்குப்பொளிந்தகல்லுகளையும், இசைக்குத் திராந்திகளையும் வாங்கவும், பலகைப்பரவவும் அதைக்கொடுத்தார்கள்.—சனங்கள் உண்மையுடன் யெ வேலையைச்செய்து வந்தார்கள்: அதைத்தூரிதமாய் நடப்பிப்பதற்கு, மிராரிவமிசத்தில் லேவியராகிய யகத்தும், ஒபதியாவும், கோகாத்வமிசத்தில் சகரியாவும், மிஷூல்லாமும், லேவியரில் வாத்தியஞ்செய்ய நியுணராகிய மற்றயாவரும் அவர்களுக்கு அதிகாரியாயிருந்தார்கள்.—அவர்கள், லகசுமைகாரருக்கும் சகலவிதவேலைசெய்பவர்களுக்கும் அதிகாரிகளாயிருந்தார்கள்: லேவியரில் சிலர் லேககரும், அதிபதிகளும், வாசற்காவலாளருமாயிருந்தார்கள்.

அவர்கள் யெ கோவாவின் ஆலயத்திலே யெ கொண்டுவரப்பட்ட திரவியத்தை வெளியே கொண்டுவந்தபொழுது, ஆசாரியனாகிய இல்கியா, மோசேஎழுதிய யெ கோவாவின் வேதப்பிரமாணத்தின் புத்தகத்தைக்கண்டான்.—அப்பொழுது இல்கியா லேககனாகிய ஷாபானை நோக்கி, யெ கோவாவின் ஆலயத்திலேவேதப்பிரமாணத்தின் புத்தகமொன்றைக் கண்டெடுத்தேன் என்றான்.—ஷாபான், அந்தப்புத்தகத்தை லக இராசாவிடத்திலேகொண்டுபோய், உமது அடியாரீர்கட்டளையிட்ட யாவற்றையுஞ்செய்கிறார்கள்.—யெ கோவாவின் ஆலயத்திலேகண்ட லகெத்திரவியத்தைக்கூட்டி, விசாரிப்புக்காரரிடத்திலும் வேலைக்காரரிடத்திலும் கொடுத்தாரென்று சொல்லி இராசாவுக்குக்காரியத்தை விவரித்தான்.—பின்னும் லேககனாகிய ஷாபான் யெ இராசாவை நோக்கி, ஆசாரியனாகிய இல்கியா இந்தப்புத்தகத்தை எனக்குக்கொடுத்தானென்று சொல்லி, ஷாபான் இராசாவின்சமுதத்தில் அதை வாசித்தான்.—இராசா, வேதப்பிரமாணத்தின் வாக்கியங்களைக்கேட்டபொழுது, தன்வஸ்திரத்தைக் கிழித்தான்.—இராசா, இல்கியாவை உமயும், ஷாபானின் புத்திரனாகிய அகீகாமையும், மீகாவின் புத்திரனாகிய அப்தோனையும், லேககனாகிய ஷாபானையும், இராசதாசருள் ஒருவனாகிய அசாயாவையும் நோக்கி, —எங்கள்பிதாக்கள் இந் தப்புத்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படிக்கும் செய்யும்படி யெ கோவாவின் வாக்கைப்பேணிக்கொள்ளாமல் இருப்பதினால், நமக்குவிரோதமாக யெ கோவாவின் கோபம்மூலாகி கின்றது: ஆதலால் நீங்கள்போய், என்னிமித்த

(௩௪. அதிக. க.) உ.இரா.௨௨.க. (௩) அதி.யெ.௨. க.இரா.யெ.௨. அதி.௩௩.யெ.௨௨. (௪) லேவி.௨௬.௩௩. உ.இரா.௨௩.௪.௬. (௫) க.இரா.யெ.௨. (௬) உ.பா.௬.௨.௬. (௮) உ.இரா.௨௨.௬. (௯) உ.இரா.யெ.௨. (௧௦) க.நாளா.௨௬.௪. (௧௧) உ.இரா.௨௨.௮. (௧௨) உ.இரா.௨௨.௧௨.

மும், இஸரவேலருக்குள்ளும் யூதாசனங்களுக்குள்ளும் மீந்திருக்கிறவர்களினிமித்தமும், கண்டெடுத்த இந்தப்புத்தகத்தின் வாக்கியங்களைக்குறித்து யெகோவாவிடத்தில் கேட்டறியுங்க உஉ னென்று சொல்லிக் கட்டளை யிட்டான்.—அதினால்கியாயும் இராசாவினால் நியமிக்கப்பட்டவர்களும், வஸ்திரசாலைக்கு அதிகாரியாகிய அர்காசின் பெனத்திரனும் திக்பாத்தின் புத்திரனும் மாகிய வல்லுமின் மனைவியான உல்தானென்னுந்தீர்க்கதரிசியிடத்தில்போனார்கள்; அக்காலத்தில் அவன் வித்தியாலயத்தில் யெருஷலேமில் வசித்தான்: அவர்கள் அவருடன் சம்பாவித்தார்கள்.

௨௩ அவன் அவர்களை நோக்கி, இவ்விடத்திலுள்ள சனங்கள் என்னை விட்டு நீங்கித் தங்கள் கைத்தொழில்கள் யாவற்றினாலும் என்னைக் கையாடப்பெற்றும்படி அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி வந்தபடியால், இந்தஸ்தானத்தின்மேல் என்கோ உசபம் ஊற்றப்படும், அதுதனியமாட்டாது:—யூதாதேசத்து இராசாவுக்கு முன்வாசிக்கப்பட்ட புத்தகத்தில் குறித்த சாபங்களாகிய எல்லாத்தீமைகளையும், இந்தஸ்தானத்தின்மேலும் இதின் சனங்கள் மேலும் வருவிப்பேனென்று யெகோவா சொல்லுகிறாரென்று உங்களை என்னிடத்தில் அனுப்புகிறேன். யெகோவாவிடத்தில் கேட்டறியும்படி உங்களை அனுப்பின யூதாதேசத்தின் இராசாவைப்பார்த்து, இந்தஸ்தானத்தாக்கும் இதின் குடிகளுக்கும் வி ரோதமாய் வசனித்த அவர்வாக்குகளை நீகேட்ட பொழுது என்சமுக்கத்தில் உன்னைத்தாழ்த்தி, உன்வஸ்திரத்தைக்கிழித்து, எனக்கு முன்பாக அழுதபடியால் நான் உனக்குச் செவி கொடுத்தேன்.—

௨௪ கேள், உன் பிதாக்களோடும் உன்னைச் சேர்த்துக் கொள்ளுவேன், நீசமாதான செனக்கியத்துடன் உன் மயானஸ்தானத்தில் சேர்க்கப்படுவாய்.—இந்தஸ்தானத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் நாள்வருவிக் குறித்தீமையை உன்கண்ணமாட்டா தென்று நீகேட்டவாக்குகளைக் குறித்து இஸரவேலரின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லுகின்றேன்.—இஸரவேலரின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றார். பின்பு அவர்கள் திரும்பிவந்து இராசாவுக்கு இந்தவாக்குகளைத் தெரிவித்தார்கள்.

௨௫ அப்பொழுது இராசா ஆட்களையனுப்பி, யூதாவினும் யெருஷலேமியினும் முதியோர் யாவரையும் கூடியவரும்படி செய்தான்.—இராசாவும், யூதாவமிசத்தார் சகலரும், யெருஷலேமியரும், ஆசாரியர்களும், லேவியரும், சிறியோர்பெரி யோராகிய சகலசனங்களும் யெகோவாவின் ஆலயத்துக்குப்போனார்கள்: அவன் யெகோவாவின் ஆலயத்தில் அகப்பட்ட உடன்படிக்கைப்புத்தகத்தின் சகலவாக்குகளையும் அவர்கள் ௩௬ செவிக்கேற்றவாசித்தான்.—இராசா, தன்சயஸ்தா

னத்தில் நின்றுகொண்டு, யெகோவாவைப் பின்பற்றி நடக்கவும், தன்பூரண இருதயத்தோடும் ஆத்துமத்தோடும் அவர்கட்டளைகளையும், சாட்சிகளையும், விதிகளையும் பேணிக்கொள்ளவும், அப்புத்தகத்தில் எழுதப்பட்ட அவ்வுடன்படிக்கையின் வாக்குகளைக் காத்துக்கொள்ளவும், யெகோவாவின் சமுக்கத்தில் ஒரு உடன்படிக்கை பண்ணினான்.—யெருஷலேமியிலும் பேன்யமீனி ௩௨ லும் காணப்பட்ட சனங்கள யாவரையும் அதற்கு இசையும்படி எவ்வினான். யெருஷலேமியர்தங்கள் முன்னோரின் தேவனாகிய அந்தத்தேவனுடைய உடன்படிக்கையின்படி செய்தார்கள்.—யோ ௩௩ வியா, இஸரவேல்சந்தியாருக்கு அதீனமாயிருந்த சகலதேசங்களினின்றும் சகல அருவருப்புக்களையும் அகற்றி, இஸரவேலருக்குள்ளே காணப்பட்ட யாவரையும் அவர்கள் தேவனாகிய யெகோவாவைச் சேவிக்கும்படி பண்ணினான். அவர்கள், அவன் ஆயுள்பரியந்தம் தங்கள் முன்னோரின் தேவனாகிய யெகோவாவை விட்டு நீங்காமல் பின்பற்றினார்கள்.

௩௫. அதிகாரம்.

௧. பஷ்கா உற்சவத்தை ஆசரித்தல்: ௨. யோஷி அதமாதல். அடக்கம்பண்ணப்படல்: ௨. ௫. அவனுக்காகச் சனங்கள் துக்கித்துப்புலம்பல்.

பின்பு யோஷியா, யெருஷலேமியிலே யெகோவாவுக்குப்பஷ்கா உற்சவத்தை ஆசரித்தான்: மு தல்மாதம் பதினொன்றினத்தில் பஷ்கா உற்சவத்தின் பவியிட்டார்கள்.—அவன், ஆசாரியர்களை அவர்கள் தொழிலிலேற்படுத்தி, யெகோவாவின் ஆலயத்தில் ஆராதனைத்தொண்டு செய்யும்படி அவர்களைத்தேரியப்படுத்தினான்.—இஸரவேலரெல்லாரையும் போதிக்கிறவர்களும் யெகோவாவுக்குப்பரிசுத்தமுள்ளவர்களும் மாகிய லேவியரை நோக்கி, இஸரவேலரின் இராசாவாகிய தாலீதின் புத்திரனான சலோமோன் கட்டின ஆலயத்தில் நீங்கள் பரிசுத்தப்பெட்டியவைத்து விடுங்கள்; அதின்பொருள் உங்கள் தோளின்மேலிருக்கலாகாது: இப்பொழுது நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவையும் இஸரவேலராகிய அவர் சனங்களையும் சேவியுங்கள்:—உங்கள் பிதாவமிசத்தின்படி இஸரவேலரின் இராசாவாகிய தாலீதும் அவன் புத்திரனாகிய சலோமோனும் எழுதிய எழுத்துநியமிக்கும்வகுப்புக்களுக்கேற்றபடி உங்களை ஆயத்தப்படுத்துங்கள்.—உங்கள் சகோதரருடைய பிதாவமிசத்தின்பிரிவின்படிக்கும் லேவியரின் பிரிவின்படிக்கும் பரிசுத்தஸ்தானத்திலேத்தரித்துநிலுங்கள்.—உங்கள் சகோதரர், மோசேயைக்கொண்டு யெகோவா சொல்லிய கட்டளையைக்காக்கும்படி அவர்களை ஆயத்தப்படுத்தி, பஷ்கா உற்சவத்தின்பவியிட்டு உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்.—பின்பு அவ்விடத்திலிருந்த எல்லாரின் நிமித்தமும்

(௨௨) ௨. இரா. ௨௨. யச. (௨௬) ௨. இரா. ௨௬. ௧., (௩௧) ௨. இரா. ௩௧. யச. (௩௩) ௩. இரா. ௩௧. ௫. எரே. ௩. ௩.—(௩௫) அதி. ௧.) யாத். ௩. ௧. (௩) ௨. பா. ௩. ௧. ௩. மல். ௨. ௭. அதி. ௩. ௩. யச. ௧. நாளா. ௨. ௨. ௨. (௪) ௧. நாளா. ௩. ௩. அதி. ௩. யச. (௫) சங். ௩. ௧. (௪) எஸ். ரு. ௩. ௩. (௭) அதி. ௩. ௩. ௨. ௪.

பஷ்கா உற்சவபலியிடம்படிக்கு, யோஷியா, மந்தையினின்றும் பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரங்காளிகளையுஞ் சனங்களுக்குக் கொடுத்தான்: இவைகளைல்லாம் இராசாவின் பொருள்.—அவன் பிரபுகளும் மண்பூருவமாய்ச் சனங்களுக்கும், ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் கொடுத்தார்கள்: தேவனுடைய ஆலயத்தின் அதிகாரிகளாகிய இல்கியாவும், சகரியாவும், யிகியேலும் பஷ்கா உற்சவபலியிடம்பொருட்டு இரண்டாயிரத்தறுநூறு ஆடுகளையும், முந்தாறு எருதுகளையும் ஆசாரியர்களுக்குக் கொடுத்தார்கள்.—கோனூரியாவும், அவன் சகோதரராகிய ஷிமாயியாவும், சிதனேலும், லேவியரில் பிரதானிகளாகிய அஷ்பியாவும், யெய்யேலும், யோசாபாதும் பஷ்கா உற்சவபலியிடம்பொருட்டு ஐயாயிரம் ஆடுகளையும் ஐஞ்ஞாறு எருதுகளையும் லேவியருக்குக் கொடுத்தார்கள்.—இப்படி ஆராதனைக்கு ஆயத்தமான பொழுது, இராசாவின் கட்டளைப்படி ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் தங்கள் வகுப்பிலும் நின்றார்கள்.—அவர்கள் பஷ்கா உற்சவத்தின் பலியிட்டார்கள்; ஆசாரியர்கள் தங்கள் தங்கள் கையினால் இரத்தத்தைத் தெளித்தார்கள், லேவியர் தோல்களையுரித்தார்கள்.—சனங்களுடைய பிதா வமிசுப்பிரிவுகளின்படி மோசேயின் புத்தகத்தில் எழுதிய பிரகாரம், யெகோவாவுக்குப் பலியிடுவதற்கு இடம் விடும்படி அவர்கள் தகனபலிகளை அகற்றி விட்டார்கள். எருதுகளையும் அப்படியே செய்தார்கள்.—அவர்கள் விதிப்பிரகாரம் பஷ்கா உற்சவபலியை அக்கினியில் பொரித்தார்கள்: மற்றப்பரிசுத்த வஸ்துக்களைப் பாணிகளிலும், கொப்பரைகளிலும், சட்டிகளிலும் சமைத்துச் சீக்கிரமாய்ச் சனங்கள் யாவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.—பின்பு அவர்கள் தங்களுக்கும் ஆசாரியர்களுக்கும் ஆயத்தப்படுத்தினார்கள்: ஆரோன் வமிசுத்தாராகிய ஆசாரியர்கள் இராத்திரிவரைக்கும் தகனபலிகளையும் னினத்தை யுந் தகித்துக் கொண்டிருந்தார்கள்; ஆதலால் லேவியர் தங்களுக்கும் ஆரோன் வமிசுத்தாராகிய ஆசாரியர்களுக்கும் ஆயத்தப்படுத்தினார்கள்.—தாவீது, ஆசாப், எமான, இராசாவின் தரிசியாகிய யெதுனானென்னும் இவர்களுடைய கட்டளைப்படி, ஆசாப்பின் புத்திரராகிய பாடகர்கள் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்தார்கள், வாசந் காவலாளர் ஒவ்வொரு வாசலையுங்காத்து நின்றார்கள்; அவர்கள் தங்கள் காரியத்தை விடக்கூடாது; லேவியராகிய அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தியவர்களுள்.—இவ்வீதமாய் யோஷியா இராசாவின் கட்டளைப்படி பஷ்கா உற்சவம் ஆசரிக்கவும்,

யெகோவாவின் வேதிகையின்மேல்தகனபலியிடவும், அந்தத்தினத்திலே யெகோவாவின் ஆராதனைக்கேற்றயாவும் ஆயத்தப்படுத்தப்பட்டன.—அத்தினத்திலேவந்த இஸரவேல்சந்தியார் பஷ்கா உற்சவத்தை ஆசரித்தார்கள், எழுநூறாவும் புளிப்பில்லாத அப்பத்தின் உற்சவத்தை ஆசரித்தார்கள்.—இஸரவேலருக்குள், தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் காலமுதல், இப்படி ஒரு பஷ்கா உற்சவம் ஆசரிக்கப்படவில்லை; யோஷியாவும், ஆசாரியர்களும், லேவியரும், வந்திருந்த யூதேயர் இஸரவேல்ராயாவும், யெருஷலேமியரும் ஆசரித்த பஷ்கா உற்சவம்போல, இஸரவேலரின் இராசாக்கள் ஒருவரும் ஆசரித்ததில்லை.—யோஷியா அரசாண்ட பதினெட்டாம் வருஷம் இரத்தப்பஷ்கா உற்சவம் ஆசரிக்கப்பட்டது. இவைகளைல்லாம் நடந்தபின்பு, யோஷியா உலயத்தை ஆயத்தப்படுத்தினபொழுது, எசிப்து இராசாவாகிய நேகோ, பிறுத்த நதியோரத்திலுள்ள கர்கிமீலுக்கு விரோதமாயுத்தஞ்செய்யவந்தான்: யோஷியா அவனுக்கு விரோதமாயுத்தஞ்செய்யப்பறப்பட்டான்.—அவன் தூதரையனுப்பி, யூதாவின் ராசாவே, உமக்கும் எனக்குமென்ன; நான் இன்றைத்தினம் உமக்கு விரோதமாய் வரவில்லையே, என்னுடன் யுத்தஞ்செய்கிற வமிசுத்தாருக்கு விரோதமாய்வந்தேன்: நான் சீக்கிரஞ்செய்யும்படி தேவன் எனக்குக் கட்டளையிட்டார்: ஆதலால் என்னுடனிருக்கிற தேவனை விட்டுவிடுகிவிடும், அல்லாதிருந்தால் அவர் உம்மை அழிப்பாரென்று சொல்லுவீர்தான்.—ஆளுஉலும் யோஷியா அவனுக்குப் பராமுகம்பண்ணச் சம்மதியாமலும், அவனுடன் தேவனின் வாய் சொல்லிய நேகோவின் வாக்குகளைக் கேளாமலும், அவனை எதிர்த்து யுத்தஞ்செய்யும்படி வேஷமாறி, மெகிதோவின் தாழ்ந்த பூமியிலே போர் செய்யப்போனான்.—வில்லீர் யோஷியா இராசாவின்மேல் எய்ய, இராசா தன் பணிவிடைக்காரரைநோக்கி, எனக்கு யிவுங்காயப்பட்டது, என்னை அப்புறம் கொண்டிபோய்விடுங்கொன்றான்.—அதினால் அவன் பணிவிடைக்காரர் அவனை அந்த இரத்தத்தினின்றான்க்கி, அவனுடைய வேறொரு இரத்தத்திலேற்றி, யெருஷலேமுக்குக் கொண்டுவர, அவன் இறந்து தன்முன்னோரின் மயானஸ்தானத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். யூதா யெருஷலேமியின் சனங்கள் யாவரும் யோஷியாவுக்காகத்துக்கண்டாடினார்கள். ஏரேமியா யோஷியாநிமித்தம் புலம்பினான்: உருந்நான்வரைக்கும் எல்லாப்பாடகரும் பாடினீர்களும் இஸரவேலிலுண்டான வழக்கத்தின்படி, தங்கள் தங்கள் புலம்பல்பாட்டுகளில் யோஷியாவைக்குறித்துப் பேசுவார்கள்: அவைகள் புலம்புதலின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன

(௪) எஸ்ரு.௬.௩௩. (௫) அதி.உக.உஉ.௬௪. (௬) லேவி.௩.௩. (௭) யாத்.௩.௩.௬.௬.௬.௬.௬.௬. (௮) க.சாமு.௨.௩௬. (௯) க.நாளா.௨.௬.௬.௬.௬.௬. (௧௦) யாத்.௩.௩.௩. (௧௧) உ.இரா.௨.௬.௨.௬.௬. (௧௨) உ.இரா.௨.௬.௬. (௧௩) எ.ரே.௬.௬.௬. (௧௪) க.இரா.௨.௬.௬. (௧௫) க.இரா.௨.௬.௬. (௧௬) உ.இரா.௨.௬.௬. (௧௭) உ.இரா.௨.௬.௬. (௧௮) புல.௬.௩.௩. மத்.௬.௬.௬. எ.ரே.௨.௬.௬.

உக நன.—யோஷியாவின் மற்றக்கிரியைகளும், யெகோவாவின் வேதப்பிரமாணத்தில் எழுதிய உள பிரகாரம் அவன்செய்தநன்மைகளும்,—ஆகியந்தமான அவன்செய்கைகளும் இஸ்ரவேலர் யூதேயருடைய இராசாக்களின் சரித்திரபுத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

௩௬. அதிகாரம்.

க. யோவாகாஸ் ஆளுகை செய்தல். இராசாதிகாரங்கடெல்: ஐ. நீதாய் ஆளுகைசெய்ததின்மித்தம் யோயாகீம்பாபேலுக்குக்கொண்டுபோகப்படல்: டிக. சிதிகியாஇராசாவாதல். துஷ்டகருமஞ்செய்தல்: டிசு. பாவத்தினிமித்தந் தண்டிக்கப்பட்டு நாசமடைதல்: உஉ. கோரெஷ் பிரசித்தஞ்செய்தல்.

பின்பு தேசத்தின் சனங்கள், யோஷியாவின் புத்திரனாகிய யோவாகாசை அழைத்து, அவன் பிதாவுக்குப்பின்பு யெரூஷலேமில் அவனை இராசாவாக ஏற்படுத்தினார்கள்.—யோவாகாஸ் அராசானத் தொடங்கினபொழுது அவனுக்கு இருபத்துமூன்றுவயது, அவன் யெரூஷலேமில்

மூன்றுமாதம் அரசாண்டான்.—எகிப்தின் இராசா, யெரூஷலேமில் அவனைக்கீழ்ப்படுத்தி, தூறுகிக்கேர் வெள்ளியையும் ஒருகிக்கேர் பொன்னையுந் தண்டமாகத் தரும்படி தேசத்தாருக்குக் கட்டினாயிட்டான்.—எகிப்தின் இராசா, அவன் சகோதரனாகிய இலீயகேமே யூதாவுக்கும் யெரூஷலேமீக்கும் இராசாவாக ஏற்படுத்தி, அவனுக்குயோயாகீமென்னுமறநாமந்தரித்தான். நேகோ அவன் சகோதரனாகிய யோவாகாசைப்பிடித்து, எகிப்துக்குக்கொண்டுபோனான்.

இ யோயாகீம் அரசானத் தொடங்கினபொழுது அவனுக்கு இருபத்தைந்துவயது, அவன் யெரூஷலேமில் பதினொருவருஷம் அரசாண்டான்: அவன் தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குத்தீமைசெய்தான்.—பாபேலின் இராசாவாகியநெபுகதநெச்சர், இவனுக்குவிரோதமாய்ப்புறப்பட்டவந்து, இவனைப் பாபேலுக்குக்கொண்டுபோகும்படி சங்கிலியினுல்கட்டினான்.—நெபுகதநெச்சர்யெகோவாவின் ஆலயத்திலுள்ள பாத்திரங்களைப் பாபேலுக்குக் கொண்டுபோய், பாபேலிலுள்ள தன்னுடைய ஆலயத்தில்வைத்தான்.—யோயாகீமின் மற்றக்கிரியைகளும், அவன்செய்தஅருவருப்புக்களும், அவனிடத்திலே காணப்பட்ட தோஷமும், இஸ்ரவேல் யூதா இவர்களுடைய இராசாக்களின் சரித்திரபுத்தகத்தில் எழுதியிருக்கின்றன: அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய யோயாகீன் இராசாவானான்.

க யோயாகீன் அரசானத்தொடங்கினபொழுது அவனுக்கு எட்டுவயது, அவன்யெரூஷலேமில்

மூன்றுமாதமும் பத்துநாளும் அரசாண்டான்: அவன் யெகோவாவின் பார்வைக்குத் தீமை செய்தான்.—அந்தவருஷமுடிந்த பின்பு, நெபுகதநெச்சர் இராசா ஆனனுப்பி, யெகோவாவின் ஆலயத்திலுள்ள திவ்விய பாத்திரங்களோடே அவனைப்பாபேலுக்குக்கொண்டுவரும்படி செய்து, அவன் சகோதரனாகிய சிதிகியாவை யூதாவுக்கும் யெரூஷலேமீக்கும் இராசாவாக ஏற்படுத்தினான்.

சிதிகியாஅரசானத்தொடங்கினபொழுது அவனுக்கு இருபத்தொருவயது, யெரூஷலேமில் அவன் பதினொருவருஷம் அரசாண்டான்.—அவன் தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குத்தீமைசெய்தான், யெகோவாவின் வாக்கைச்சொல்லிய தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் சமூகத்தில் தன்னைத்தாழ்த்தவில்லை.—அவன், தன்னைத் தேவனுடையநாமத்தைக்கொண்டு ஆணையிடுவீத்த நெபுகதநெச்சர் இராசாவின் அதிகாரத்தை விரோதித்து, தன்சமூகத்தைக்கருவமாக்கி, இஸ்ரவேலரின் தேவனாகிய யெகோவாவுக்குப்பராமுகமாகி, தன்இருதயத்தைக்கடினப்படுத்தினான்.

மேலும்ஆசாரியரில் பிரதானிகள் சமஸ்தரும், டிசு சனங்களும், அந்நியதேசத்தாருடையஅருவருப்பான கிரியைகள் யாவற்றின்படிக்கும் மிகவும் அதிகமாய்க்குற்றஞ்செய்து, யெகோவா யெரூஷலேமில் சத்தப்படுத்திய அவருடையஆலயத்தைஅசுசிப்படுத்தினார்கள்.—ஆனாலும் அவர் டிசுகள் முன்னேரின் தேவனாகிய யெகோவா, தமதுசனங்கள்மேலும் தமதுவாசஸ்தலத்தின்மேலுந்தயைவைத்து, விரைந்தெழுந்து, தமதுதூதர்களைஅவர்களிடத்தில் அனுப்பினார்.—அவர்களோ டிசு தேவனுடையதூதர்களைப்பரிசாசஞ்செய்து, அவருடையவாக்குகளை அலட்சியம்பண்ணி, அவருடையதீர்க்கதரிசிகளை நிர்தித்தார்கள்; அதினிமித்தம் அவர்கள்மேல் தேவனுடைய கோபம் வந்தது, சகாயம் இல்லாமற்போயிற்று.—அவர் டிசுகல்தேயரின் இராசாவைவரும்படிபண்ண, அவன்அவர்களுடைய பரிசுத்தஸ்தானத்தில் அவர்களுடைய வாலிபரைக்கட்கத்தினாலே கொலை செய்தான்; வாலிபனையாகிலும், கன்னியையாகிலும், விருத்தனையாகிலும், நரைத்த வயோதிகனையாகிலும் கட்டாட்சிக்கவில்லை: எல்லாரையுந் தேவன் அவன் கையில் ஒப்பித்தார்.—தேவனுடையஆலயத்திலுள்ள சிறியபெரியபாத்திரங்களனைத்தையும், யெகோவாவின் ஆலயத்திலுள்ள பொக்கிஷங்கனையும், இராசா, அவன்பிரபுகளானவர்களின் சகல பொக்கிஷங்கனையும் அவன் பாபேலுக்குக்கொண்டுபோனான்.—அவர் டிசு

(௩௬. அதி. க.) உ.இரா.உக.௩௫, (இ) உ.இரா.உக.௩௬,௩௭,(ச)உ.இரா.உச.க. அபக.க.௬. உ.இரா.உச.௬. எரே. உஉ.ய.அ.௩௬. (எ) உ.இரா.உச.௩௬. தானி.க.க.உ. தானி.இ.உ. (அ) க.நாளா.௩.௩௬. எரே.உஉ.உச. (க) உ.இரா. உச.அ. (ய) உ.இரா.உச.௩—௩௭. தானி.க.க.உ. தானி.இ.உ. (௩௬) எரே.இ.உ.௬. எசேக்.௩௭.௩௮. உ.இரா.௩௭. ௩௬. (௩௮) எரே.உ.இ.௩.௬. (௩௯) எரே.இ.௩.௩.௬. நீதி.க.உ.இ.௩.௬. எரே.௩.௬.௬. மத்.உ.௬.௬. சங்.எச.க.(௩௭)உபா. உ.அ.இ.௩. உ.இரா.உ.இ.௩.௬, எஸ்ரூ.௬.௭. சங்.எச.உ.௩. (௩௮) உ.இரா.உ.இ.௩.௬ (௩௯) உ.இரா.உ.இ.௬. சங்.எச.௬.௭. சங்.எச.௬.௭.

கள் தேவனுடைய ஆலயத்தைத் தகித்தார்கள், யெரூஷலேமின் மதில்களை இடித்தார்கள், அதிலுள்ள சகல அரமணிகளையும் அக்கினியினாலே தகித்து, அதிலேயிருந்த சகல திவ்வியபாத்திரங்களையும் நாசப்படுத்தினார்கள்.—கட்கத்துக்குத்தப்பியிருந்தவர்களைப் பாபேலுக்குக் கொண்டுபோனான்; பாரஸ் இராச்சியம் ஸ்தாபிக்கப்படும்வரைக்கும் அங்கே அவனுக்கும் அவன் வமிசத்தாருக்கும் அவர்கள் அடிமைகளாயிருந்தார்கள்.—
உக எரேமியாவைக்கொண்டு யெகோவா சொல்லிய வாக்கு நிறைவேறுகிறதற்கு, தேசம் தன் இளைப்பாறுதலை அனுபவித்தது: அவர்கள் தேசம் எழுபதுவருஷம் பாழாகி, இளைப்பாறுதலை அடைந்தது.
உஉ எரேமியாவைக்கொண்டு யெகோவா சொல்லியவாக்கு நிறைவேறும்படி, பாரஸ் இராசா

வாகிய கோரெஷ் அரசாண்டமுதல் வருஷத்தில், யெகோவா, பாரஸ் இராசாவாகிய கோரெஷின்மனதை எவ,—அவன், பரமண்டலத்திலுள்ள தேவனாகிய யெகோவா பூமண்டலத்திலுள்ள சகல இராச்சியங்களையும் எனக்குத்தந்து விட்டார்; யூதாதேசத்திலுள்ள யெரூஷலேமில் அவர் தமக்கு ஒரு ஆலயத்தைத்திரும்பவும் கட்டும்படி எனக்குக்கட்டினாயிட்டிருக்கிறார். ஆதலால் அவருடைய சனங்களில் உங்களுக்குள் எவன் இருக்கிறானோ, அவன் தேவனாகிய யெகோவா, அவனோடிருப்பாராக, அவன் அங்கே போகக்கடவனென்று பாரஸ் இராசாவாகிய கோரெஷ் சொல்லுகிறாரென்று, தன் இராச்சியமெங்கும் எழுதியனுப்பிப் பிரசித்தம்பண்ணினான்.

(உய) உ.இரா.உடு.யக. எரே.உஎ.எ. (உக) எரே.உடு.க. எரே.உக.ய. லேவி.உக.௩௪,௩௫,௪௬. தானி.க.உ. லேவி. உடு.௪,௫. (உஉ) எஸ்ரூ.க.க. எரே.உடு.யஉ,ய௬. (உக) ஏசா.௪௪.உஅ. எஸ்ரூ.க.உ,௩.

எஸ் ருவின் புத்தகம்.

க. அதிகாரம்.

க. கோரெஷ்ராசா பிரசித்தஞ்செய்தல்: ஓ. யெருஷலேமுக்குத்திரும்பிப்போகச்சனங்கன் ஆயத்தப்படுத்தல்: எ. கோரெஷ் தேவாலயத்தின் பாத்திரங்களை இலரவேல் சனங்களுக்கொப்பித்தல்.

எரேமியாவைக்கொண்டு யெகோவாசொல்லியவாக்கு நிறைவேறும்படி, பாரஸ் இராசாவாகிய கோரெஷ் அரசாண்ட முதல்வருஷத்தில், யெகோவா, பாரஸ் இராசாவாகிய கோரெஷின் மனதை எவன், அவன், பரமண்டலத்திலுள்ள தேவனாகிய யெகோவா, பூமண்டலத்திலுள்ள சகல இராச்சியங்களையும் எனக்குத்தந்துவிட்டார்; யூதாதேசத்திலுள்ள யெருஷலேமியிலேதமக்கு ஒரு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக்கட்டினா இட்டிருக்கிறார்.—அவருடைய எல்லாச்சனங்களிலும் எவன் உங்களுக்குள்ளிருக்கிறானோ, அவன் தேவனாகிய யெகோவா, அவனோடிருப்பாராக, அவன் யூதாதேசத்திலுள்ள யெருஷலேமுக்குப்போய், அவருக்கு ஒரு ஆலயத்தைக்கட்டுவானாக. யெருஷலேமியிலிருக்கிற இலரவேலரின் தேவனாகிய யெகோவாவே தேவன், எவ்விடத்தாரும் யெருஷலேமியிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கு உச்சாகமாய்க் காணிக்கை கொடுப்பதமன்றி, தங்களுக்குள்ளே தங்குகிற அவனுக்குப் பொன்வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகசீவனங்களையும் கொடுத்து உதவிச்செய்யவேண்டுமென்று, பாரஸ் இராசாவாகிய கோரெஷ் சொல்லுகிறாரென்று, தன் இராச்சியமெங்கும் எழுதி அனுப்பி, பிரசித்தம் பண்ணினான்.

அதினல் யெருஷலேமியே யெகோவாவின் ஆலயத்தைத்திரும்பவும் கட்டும்படி, யூதாவமிசத்திலும் பேன்யாயின் வமிசத்திலுமுள்ள தலைவர்களும், ஆசாரியர்களும், லேவியருமன்றி, தேவனாஸமனம் எவப்பட்டயாவரும் எழுந்தார்கள்.—அவர்களைச்சுற்றியிருந்த சகலரும் உச்சாகமாய்க்காணிக்கைகளைக்கொடுத்ததமன்றி, வெள்ளிப்பாத்திரங்களையும், பொன்னையும், மற்றப்பொருள்களையும், மிருகசீவனங்களையும், விலையெற்பெற்ற பொருள்களையும்கொடுத்து, அவர்களுக்குதவிச்செய்தார்கள்.

நெபுகதநெச்சர் யெருஷலேமியினின்று எடுப்பித்துவந்து, தந்தேவர்களின் ஆலயத்தில்தைத்திருந்த யெகோவாவின் ஆலயத்தின் பாத்திரங்களை, கோரெஷ் இராசா வெளியேகொண்டுவந்தான்.—இவைகளைப்பாரஸ் இராசாவாகிய

கோரெஷ், பொக்கிஷத்துக்ககிகாரியாகிய மித்திரேதாதைக்கொண்டு எடுப்பித்து, யூதாதேசத்து அதிபதியாகிய வெஷ்ப்ச்சாரிடத்தில் எண்ணி ஒப்பித்தான்.—பொற்பாத்திரம் முப்பது, வெள்ளிப்பாத்திரம் ஆயிரம், கத்திருபத்தொன்பது, பொற்கிண்ணம் முப்பது, இரண்டாவது வெள்ளிக்கிண்ணம் நானூற்றுப்பத்து, மற்றைப் பாத்திரங்கள் ஆயிரம்: இதுவே அவைகளின்தொகை.—ஆகப்பொன்வெள்ளிப்பாத்திரங்கள் ஐயாயிரத்து நானூறு. பாபேலினின்று யெருஷலேமுக்குப் போக விடுதலைபெற்றசிறைகளோடு வெஷ்ப்ச்சார் இவைகளைல்லாவற்றையும்கொண்டுபோனான்.

சிறையினின்று யெருஷலேமுக்கு மீண்டசனங்களைத்தொகையிடல்: கூசு. ஆசாரியர்: சய. லேவியர்: சக. பாடகர்: சஉ. வாசற்காவலாளர்: சக. நிதீனியர்: ஓஓ. சலோமோனுடைய பணிவிடைக்காரரின்வமிசத்தார்: சுசு. ஆசாரியரின்வமிசத்தார்: சுசு. சமஸ்தரின் தொகையையும் அவர்கள் பொருளையும் எடுத்துக்காட்டல்: சுஅ. அவர்கள் காணிக்கைகள்.

பாபேலின் இராசாவாகிய நெபுகதநெச்சரால் பாபேலுக்குக் கொண்டோகப்பட்டவர்களுக்குள்ளே, சிறையினின்று யெருஷலேமுக்கும், யூதாவிலுள்ள தங்களைத்தங்கப்பட்டனங்களுக்கும், சிறுபப்பெல், யேஸூவா, நிகியியா, செராயா, ரொலாயா, மோர்திகாய், பில்ஷான், மிஸ்பார், பிவாய், ரேகூம், பாஸூ என்னுமிவர்களுடன்திரும்பின மாகாணத்துச் சனங்களாவார்:—பாரேஷின் சந்ததியார், இரண்டாயிரத்தொருநூற்றெழுபத்திரண்டுபேர்.—உபிபத்தியாவின் சந்ததியார், முந்நூற்றெழுபத்திரண்டுபேர்.—ஆராகின் சந்ததியார், எழுநூற்றெழுபத்தைந்துபேர்.—யேஸூவா, யோவாப்பென்னுமிவர்களின் வமிசத்தாராகிய பாகாத் மோவாயின் சந்ததியார், இரண்டாயிரத்தெண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.—எலாயின் சந்ததியார், ஆயிரத்திருநூற்றைம்பத்து நானூபேர்.—சத்தாவின் சந்ததியார், தொளாயிரத்து நூற்றைந்துபேர்.—சக்காயின் சந்ததியார், எழுநூற்றையுபேர்.—பானியின் சந்ததியார், அறுநூற்று நூற்றத்திரண்டுபேர்.—பேபாயின் சந்ததியார், அறுநூற்றிருபத்துமூன்றுபேர்.—அஸ்காத்தின் சந்ததியார், ஆயிரத்திருநூற்றிருபத்திரண்டுபேர்.—அதொனிகாயின் சந்ததியார், அறுநூற்றையுபேர்.—பிவாயின் சந்ததியார், யச

கோரெஷ், பொக்கிஷத்துக்ககிகாரியாகிய மித்திரேதாதைக்கொண்டு எடுப்பித்து, யூதாதேசத்து அதிபதியாகிய வெஷ்ப்ச்சாரிடத்தில் எண்ணி ஒப்பித்தான்.—பொற்பாத்திரம் முப்பது, வெள்ளிப்பாத்திரம் ஆயிரம், கத்திருபத்தொன்பது, பொற்கிண்ணம் முப்பது, இரண்டாவது வெள்ளிக்கிண்ணம் நானூற்றுப்பத்து, மற்றைப் பாத்திரங்கள் ஆயிரம்: இதுவே அவைகளின்தொகை.—ஆகப்பொன்வெள்ளிப்பாத்திரங்கள் ஐயாயிரத்து நானூறு. பாபேலினின்று யெருஷலேமுக்குப் போக விடுதலைபெற்றசிறைகளோடு வெஷ்ப்ச்சார் இவைகளைல்லாவற்றையும்கொண்டுபோனான்.

உ. அதிகாரம்.

சிறையினின்று யெருஷலேமுக்கு மீண்டசனங்களைத்தொகையிடல்: கூசு. ஆசாரியர்: சய. லேவியர்: சக. பாடகர்: சஉ. வாசற்காவலாளர்: சக. நிதீனியர்: ஓஓ. சலோமோனுடைய பணிவிடைக்காரரின்வமிசத்தார்: சுசு. ஆசாரியரின்வமிசத்தார்: சுசு. சமஸ்தரின் தொகையையும் அவர்கள் பொருளையும் எடுத்துக்காட்டல்: சுஅ. அவர்கள் காணிக்கைகள்.

பாபேலின் இராசாவாகிய நெபுகதநெச்சரால் பாபேலுக்குக் கொண்டோகப்பட்டவர்களுக்குள்ளே, சிறையினின்று யெருஷலேமுக்கும், யூதாவிலுள்ள தங்களைத்தங்கப்பட்டனங்களுக்கும், சிறுபப்பெல், யேஸூவா, நிகியியா, செராயா, ரொலாயா, மோர்திகாய், பில்ஷான், மிஸ்பார், பிவாய், ரேகூம், பாஸூ என்னுமிவர்களுடன்திரும்பின மாகாணத்துச் சனங்களாவார்:—பாரேஷின் சந்ததியார், இரண்டாயிரத்தொருநூற்றெழுபத்திரண்டுபேர்.—உபிபத்தியாவின் சந்ததியார், முந்நூற்றெழுபத்திரண்டுபேர்.—ஆராகின் சந்ததியார், எழுநூற்றெழுபத்தைந்துபேர்.—யேஸூவா, யோவாப்பென்னுமிவர்களின் வமிசத்தாராகிய பாகாத் மோவாயின் சந்ததியார், இரண்டாயிரத்தெண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.—எலாயின் சந்ததியார், ஆயிரத்திருநூற்றைம்பத்து நானூபேர்.—சத்தாவின் சந்ததியார், தொளாயிரத்து நூற்றைந்துபேர்.—சக்காயின் சந்ததியார், எழுநூற்றையுபேர்.—பானியின் சந்ததியார், அறுநூற்று நூற்றத்திரண்டுபேர்.—பேபாயின் சந்ததியார், அறுநூற்றிருபத்துமூன்றுபேர்.—அஸ்காத்தின் சந்ததியார், ஆயிரத்திருநூற்றிருபத்திரண்டுபேர்.—அதொனிகாயின் சந்ததியார், அறுநூற்றையுபேர்.—பிவாயின் சந்ததியார், யச

(க. அதி. க.) உ.நாளா.கூசு.உஉ.உக. எரே.உஓ.யஉ. (உ) ஏசா.சச.உஅ. (ந) தானி.சு.உசு. (ஓ) பிலி.உ.யக. (எ) உ.இரா.உச.யக. உ.நாளா.கூசு.எ. (அ) அதி.ஓ.யச.—(உ. அதி. க.) நிகி.எ.சு., உ.இரா.உச.யச,யஓ,யசு. உ.நாளா.கூசு.உஓ. (உ) நிகி.எ.எ. (ஓ) நிகி.எ.ய. (சு) நிகி.எ.யக. (ய) நிகி.எ.யஓ.

லடு இரண்டாயிரத்தைப்பத்தாறு பேர்.—ஆதீனின் சந்தியார், நானூற்றைம்பத்துநாலுபேர்.—இஸ்கியாவமிசத்தாராகிய ஆற்றேரின்சந்தியார், தொண்ணூற்றெட்டுப்பேர்.—பேத்சாயின்சந்தியார்முல்ஷா நூற்றிருபத்துமூன்றுபேர்.—யோராகின் சந்தியார், நூற்றுப்பன்னிரண்டுபேர்.—அலூயின்சந்தியார், இருநூற்றிருபத்துமூன்றுபேர்.—கிப்பாஉகரின்சந்தியார், தொண்ணூற்றைந்துபேர்.—பேதலகேயின்சந்தியார், நூற்றிருபத்துமூன்றுபேர்.—உஉநிதோபாவின் சனங்கள் ஐம்பத்தாறுபேர்.—உக அனோதோத்தின் சனங்கள், நூற்றிருபத்தெட்டுப்பேர்.—அஸ்மாவேத்தின் சந்தியார், நாற்பத்திஉருண்டுபேர்.—கீரியதாரீம், கிபீரா, பெரோத்தென்பவர்களின் சந்தியார், எழுநூற்று நாற்பத்துஉசுமூன்றுபேர்.—ராமா, காபா என்பவர்களின் சந்தியார், அறுநூற்றிருபத்தொருபேர்.—மிக்மாஉயசின் சனங்கள், நூற்றிருபத்திரண்டுபேர்.—பெத்தேல் ஆயியென்பவைகளின்சனங்கள், இருநூற்றுநூற்றுபத்துமூன்றுபேர்.—நேபோவின் சந்தியார் கூடு ஐம்பத்திரண்டுபேர்.—மக்பீஷின்சந்தியார், நூற்றைம்பத்தாறுபேர்.—மற்ற எலாயின்சந்தியார், கூஉ ஆயிரத்திருநூற்றைம்பத்தி நாலுபேர்.—ஆரீயின்சந்தியார், முந்நூற்றிருபதுபேர்.—லோது, ஆதீத், ஒலே என்பவர்களின்சந்தியார், எழுநூற்றிருபத்தைந்துபேர்.—யெரீகோவின் சந்தியார், முந்நூற்றுநாற்பத்தைந்துபேர்.—சேலூகின் சந்தியார், மூவாயிரத்தறுநூற்றுமுப்பதுபேர்.

கக ஆசாரியராவார்: யேஸூவாவின் வமிசத்தார், யெதாயாவின் சந்தியார், தொளாயிரத்தெழுபத்திமூன்றுபேர்.—இம்மேரின் சந்தியார், ஆயிரத்தைம்பத்திரண்டுபேர்.—பஷ்கூரின் சந்தியார், கூஆயிரத்திருநூற்றுநாற்பத்தெழுபேர்.—ஆரீயின் சந்தியார், ஆயிரத்துப்பதினேழுபேர்.

சய லேவியராவார்: ஒதாவியாவின் வமிசத்தாராகிய யேஸூவா, கத்மியேல் என்பவர்களின் சந்தியார், எழுபத்திநாலுபேர்.

சக பாடகராவார்: ஆசாப்பின் சந்தியார், நூற்றிருபத்தெட்டுப்பேர்.

சஉ வாசந்தகாவலாளரின் சந்தியாராவார்: ஷல்லுயின் சந்தியாரும், ஆற்றேரின் சந்தியாரும், தல்மோனின் சந்தியாரும், அக்கூப்பின்சந்தியாரும், அற்றீற்றுவின் சந்தியாரும், ஷோபாயின் சந்தியாரும்மாகிய நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.

சக நிதீனியராவார்: சேகாவின்சந்தியார், அசுபாவின்சந்தியார், தப்பாகோத்தின்சந்தியார்,—சசகேரோசின் சந்தியார், சியாகாவின்சந்தியார், சடுபாதோனின் சந்தியார்,—லிபானூகின் சந்தியார், அகாபாவின் சந்தியார், அக்கூப்பின் சந்தியார்,—அகாப்பின் சந்தியார், ஷல்லமாயின்

சந்தியார், ஆனூனின் சந்தியார்,—கித்தேலின் சந்தியார், காகாரின் சந்தியார், ராயாகின்சந்தியார்,—ரேத்தீனின்சந்தியார், நெகோதாவின் சந்தியார், காசாயின்சந்தியார்,—ஊசாவின் சந்தியார், பசேயாகின்சந்தியார், பேசாயின் சந்தியார்,—அஸ்னூவின் சந்தியார், மெயூனி டூயின்சந்தியார், நிபூசியின்சந்தியார்,—பப்பூக் டூகின் சந்தியார், அருபாவின் சந்தியார், அர்கூரின் சந்தியார்,—பஸ்லூத்தின் சந்தியார், மெடுஉகிதாவின் சந்தியார், அர்ஷாவின் சந்தியார்,—பர்கோசின் சந்தியார், சிசெராவின்சந்தியார், டூதாமாகின்சந்தியார்,—நெத்சியாகின் சந்தியார், டூசுஅத்திபாவின் சந்தியாராகிய இவர்களே.

சலோமோனூடையபணிவிடைக்காரரின்சந்தியாராவார்: சோதாயின் சந்தியார், சோபேரேதின் சந்தியார், பிருதாவின் சந்தியார்,—யாலாகின் சந்தியார், தர்கோனின் சந்தியார், டூகித்தேலின் சந்தியார்,—ஷிபத்தியாவின் சந்தியாரும், அற்றீலின் சந்தியார், சிபேயியிலுள்ள பொகேரேத்தின் சந்தியார், ஆயீயின் சந்தியார்.—நிதீனியரும், சலோமோனூடைய பணிவிடைக்காரரின் சந்தியாரும், ஆகமுந்நூற்றுத்தொண்ணூற்றிரண்டுபேர்.—தெல் மேலாகிலும், டூதெலர்ஷாவிலும், கெருபிலும், அட்டானிலும், இம்மேரிலும்இருந்துமுற்பட்டவர்களும், தங்கள் இலரவேலரோவென்று, தங்கள் பிதா வமிசத்தையும், கோத்திரவரலாற்றையும் தெரிவிக்க முடியாதவர்களுமாகிய சனங்களாவார்:—திலா உயயாவின் சந்தியாரும், தோபியாவின் சந்தியாரும், நெகோதாவின் சந்தியாரும், ஆக அறுநூற்றைம்பத்திரண்டுபேர். இலரவேலின் சனத்தொகை இதுவே.

ஆசாரிய வமிசத்தில்: அபாயவின் சந்தியார், கககோசுவின்சந்தியார், பர்சில்லாயின்சந்தியார்; இவன்கிவியாத்தியானூன பர்சில்லாயின் புத்திரிகளில் ஒருத்தியை விவாகம் பண்ணி, அவர்கள் நாமத்தைத்தரித்தான்:—இவர்கள் தங்கள் வமிசவர கூஉலாற்றைத் தேடி, அதைக் கண்டடையாமையிலால், ஆசாரியப்பட்டத்தைவிட்டுநீங்க அசுத்தமானவர்களாய்த் தன் ஞாண்டார்கள்.—அதிகாரி ஒரு கூஉவன் இவர்களைக்குறித்து, ஊரீம்தாமீம்பெறும் ஆசாரியன்தோன்றும் வரைக்கும் இவர்கள் பரிசுத்த வஸ்துக்களைப் புசிப்பது தகாதென்று சொன்னான்.

எகமாயக்கூடியசமஸ்தசபையாரும், ஆக நாற்சுபத்திராயிரத்து முந்நூற்றுபதுபேர்.—இவர்கள் கூடுபணிவிடைக்காரரும் பணிவிடைக்காரிகளும், ஆக ஏழாயிரத்துமுந்நூற்றுமுப்பத்தெழுபேர்: இவர்களுக்குள்ளே பாடகரும் பாடினிகளும், இருநூறுபேர்.—இவர்கள் குதிரைகள் எழுநூற்றுக்கூ

(ய) நி.கி.எ.உ.உ. (உ) நி.கி.எ.உ.உ. (உ) நி.கி.எ.உ.உ. (க) வ.ச.எ. (க) க.நாளா.உ.ச.எ. (க) க.நாளா.உ.ச.உ. (க) க.நாளா.கூ.உ. (க) க.நாளா.உ.ச.அ. (ச) அ.கி.கூ. நி.கி.எ.ச.கூ. (ச) க.நாளா.கூ.உ. (உ) நி.கி.எ.ச.ச. (க) க.இரா.கூ.உ.க. நி.கி.எ.ச.கூ. (க) நி.கி.எ.ச.கூ. (க) யோச.கூ.உ.க.உ.எ. க.நாளா.கூ.உ. க.இரா.கூ.உ.க. (க) நி.கி.எ.ச.கூ. (க) உ.சாமு.ய.எ.எ. எண்.கூ. (க) நி.கி.அ.கூ. லேவி.உ.உ.உ.யி.யி.கூ. யாத்.உ.கூ. எண்.உ.எ.உ.க. (ச) நி.கி.எ.ச.கூ.

முப்பத்தாறு: இவர்கள் கோவேறுகழுதைகள் இ
கஎ நூற்றுநாற்பத்தைந்து;—ஒட்டகங்கள் நானூற்
றுமுப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்தெழுநூ
ற்றிருபது.

௧௮ பிதாவமிச பிரதானிகளறிசிலர், யெருஷலே
யிலுள்ள யெ கோவாவின் ஆலயஸ்தானத்தில்
வந்தபொழுது, தேவனுடைய அந்த ஆலயத்தைச்
சுயஸ்தானத்திலே ஸ்தாபிக்கும்படி மணப்பூருவ
௧௯ மாய்க்காணிக்கைகளைக் கொடுத்தார்கள்:—அவர்
கள் தங்கள் தங்கள் வல்லமைக்கேற்கக்கிரியை
யின்பொக்கிஷத்துக்கு அறுபத்தொராயிரம் தர்
கிமோன் பொன்னையும், ஐயாயிரம் இரூத்தல்
வெள்ளியையும், தூறு ஆசாரியவஸ்திரங்களையும்
௧௭ கொடுத்தார்கள்.—ஆசாரியர்களும், லேவியரும்,
மற்றைச்சனங்களிலும், பாடகரும், வாசற்
காவலாளரும், நிதினியரும், தங்கன்தங்கள் பட்
டணங்களிலும், இஸரவேலரனைவரும் தங்கள்
தங்கள்பட்டணங்களிலும், வசித்தார்கள்.

௩. அதிகாரம்.

௧. தேவனுடைய வேதிகையைத்திரும்பவும் ஸ்
தாபித்தல்: ௮. மகிழ்ந்தும் அழுதும் யெ கோ
வாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம்போடல்.
பின்பு ஏழாமாதமானபொழுது, நகரத்தாராகிய
இஸரவேலசந்தியார் யெருஷலேயில் ஒருவர்
௨ போலக்கடினார்கள்.—யோசாதாக்கின் புத்திர
னாகிய யேனுவாவும் அவன் சகோதரராகிய ஆ
சாரியர்களும், வியல்தியேலின் புத்திரனாகிய
சிருபப்பெலும் அவன் சகோதரரும் எழுந்து,
தேவனுடைய தாசனாகிய மோசேயின் வேதப்
பிரமாணத்தில் எழுதப்பட்டபிரகாரம் தகணப
லிகளிடம்பொருட்டு, இஸரவேலரின் தேவனு
டையவேதிகையைத் திரும்பக்கட்டினார்கள்.—
௩ அவர்கள் அத்தேசத்தின் சனங்களுக்குப்பயந்து,
வேதிகையை அதின் பாத்தின்மேல் ஸ்தாபித்
து, அதின்மேல் யெ கோவாவுக்குத்தகணபலி
யிட்டார்கள், காலையிலும் மாலையிலும் தகணபலி
௪ யிட்டார்கள்.—எழுதியிருக்கிறபடி அவர்கள்கூ
டார உற்சவத்தையும் ஆசரித்தார்கள், விதிப்பி
ரகாரம் இலக்கத்தின்படி தினக்கட்டளைக் கேற்
க, நாடோறும் தகணபலிகளையிட்டார்கள்.—
௫ பின்பு ஒவ்வொருதினத்திலும், அமாவாசியிலும்,
யெ கோவா தமக்குப்பரிசுத்தமாக ஏற்படுத்தி
யசகல உற்சவங்களிலும், உற்சாகமாய் வருதும்
யெ கோவாவுக்குக் காணிக்கைசெலுத்துஞ்ச
மயத்திலும், வேண்டிய தகணபலிகளையிட்டார்
௬ கள்.—ஏழாமாதத்தின் முதல் தினத்தொடங்கி,
யெ கோவாவுக்குத் தகணபலிகளையிடத் தொ
டங்கினார்கள். ஆனாலும் யெ கோவாவின் ஆ
லயத்திற்கு அத்திபாரம்போடப்பட்டவில்லை.—பா

ரஸ் இராசாவாகிய கோரெஷிடத்தில்பெற்றகட்
டனையினால் அவர்கள் கற்சிற்பருக்குந் தச்சருக்
குந்கிரவியத்தையும், விபானோனிவிருந்து கடல்
வழியாய் யொப்பாவுக்கு ஏரஸ்மரங்களைக்கொ
ண்டெவரும்படி சீதோனியருக்கும் தீரியருக்கும்
போசனபானத்தையும், எண்ணெயையும் கொ
டுத்தார்கள்.

பின்பு அவர்கள் யெருஷலேயில் யெ கோ ௮
வாவின் ஆலயத்தினிடத்திலேவந்த இரண்டாம்
வருஷம் இரண்டாமாதம், வியல்தியேலின்புத்
திரனாகிய சிருபப்பெலும், யோசாதாக்கின்புத்
திரனாகிய யேனுவாவும், அவர்கள் சகோதரரில்
மீந்திருந்தஆசாரியர்களும், லேவியரும், சிறையி
னின்று யெருஷலேமுக்குவந்த யாவரும் ஆரம்
படுசெய்து, யெ கோவாவின் ஆலயத்தின்கி
ரியையைச்செய்விக்கும்படி, இருபது வயதுமு
தல் அதற்குமேற்பட்ட லேவியரை ஏற்படுத்தி
னார்கள்.—அப்பொழுது ஒதாவியா வமிசத்தைச் ௯
சேர்ந்த யேனுவாவும், அவன்புத்திரரும், சகோ
தரரும், கத்தியேலும், அவன்புத்திரரும், எதைத்
தின்புத்திரரும், அவர்கள்புத்திரரும், அவர்கள் ச
கோதரராகிய லேவியரும், தேவனுடைய ஆல
யத்தில் வேலைக்காரரை ஏற்படுத்தும்படி எழுந்து
நின்றார்கள்.—சிற்பர்கள் யெ கோவாவின் ஆ ௭
லயத்துக்கு அத்திபாரம்போட்டபொழுது, இஸ
ரவேலரின் இராசாவாகிய தாலீது நியமித்தபிர
காரம், யெ கோவாவுக்குக் கீர்த்தனஞ்செய்யும்
பொருட்டுத் தங்கள் தங்கள் வஸ்திரங்களைத்தரித்
து, எக்காளம்பிடித்த ஆசாரியர்களையும், கைத்தா
ளம்பிடித்த ஆசாப்பின் புத்திரராகிய லேவியரை
யும், நிறுத்தினார்கள்.—யெ கோவாவே தயாப ௭௧
ரர்; இஸரவேலருக்கு அவர்செய்கிற அணுக்கிர
கம் என்றுமுள்ளதென்றுசொல்லி, அவர்கள் யெ
கோவாவைவந்துதித்து, அவர்செய்த நன்மை
யைப்பாராட்டியும், வகுப்புகளின்படிசகமாய்ப்
பாடினார்கள். யெ கோவாவுடைய ஆலயத்தின்
அத்திபாரம்போட்டசமயத்தில், யெ கோவா
வைத்துதித்துத் துதித்துச் சகலசனங்களும், உரத்
தசத்தத்தோடு ஆரவாரம்பண்ணினார்கள்.—முந் ௭௨
தின ஆலயத்தைக்கண்டிருந்த முதியேரராகிய ஆ
சாரியர்களும், லேவியரும், வமிசத்தலைவருமான
இவர்களில் அநேகரோ, தங்கள் கண்ணுக்குமுன்
இந்த ஆலயத்துக்கு அத்திபாரம்போடப்பட்ட
பொழுது மிகவுங்குரவிட்டபுரதார்கள்; அநேகர்
உட்களிப்புடன் உரத்தசத்தமாய் ஆரவாரித்தார்
கள்:—சத்தம் தூரத்திற்கேட்கும்படி சனங்கள் ௭௩
உரத்தசத்தமாய் ஆரவாரித்தபடியால், சனங்களு
டைய உள்ளங்களிப்பின் சத்தம் இது என்றும்,
அழுகையின் சத்தம் இது என்றும், சனங்களால்
நிச்சயிக்கக்கூடாதிருந்தது.

(௧௮)நிகி.எ.எய். க.நாளா.௨௬.௨௭. (எய்) அதி.௬.௭௬.௭௭. நிகி.எ.௨௬.—(௩.அதி.௨.) ஆகா.௧.௧. சக.௬.௧. மத்.௧.
௭௨. லூக்.௬.௨௭. உபா.௭.௨.௫. (௬) எண்.௨௮.௬.௫.(௪)நிகி.௮.௭௬.௭௭. சக.௭.௭௬.௭௭. யாத்.௨.௬.௭௬. எண்.௨.௬.
௭௨., (௫) யாத்.௨.௬.௬௮. (௭) க.இரா.௫.௬.௬. அப்.௭.௨.௨.௭. உ.நாளா.௨.௭.௬. அப்.௬.௬.௬. அதி.௬.௬.(௮) க.நாளா.
௨.௬.௨.௭. (௯) அதி.௨.௭.௭. (௭) க.நாளா.௭.௬.௭.௬.௨. க.நாளா.௬.௬.௬. (௭) யாத்.௭.௭.௨.௬. நிகி.௭.௨.௨.௭.
க.நாளா.௭.௬.௬. சவ்.௭.௬.௬.௬. க.நாளா.௭.௬.௬.௬. எரே.௬.௬.௬. (௭௨) ஆகா.௨.௬.

ச. அதிகாரம்.

க. யூதரினினின்று விரோதிகள் அகற்றப்பட்டமையால் வேலையைத்தடுத்தல்: யக. இராசாவிடத்தில் அவர்கள் அனுப்பின பிரதிபத்திரத்தைக் காட்டல்: யஎ. இராசா அவர்களுக்குக்கட்டளையிடல்: உக. வேலை தடுக்கப்படல்.

சிற்றைநீங்கின சனங்கள், இஸரவேலரின் தேவனாகிய யெகோவாவுக்கு ஆலயங்கட்டுகிறார்களென்று, யூதா, பேன்யாமீனியராகிய இவர்கள் சத்தாருக்கள் கேள்விப்பட்டபொழுது;—சிருப்பப்பெலிடத்திலும், வமிசத்தலைவர்களிடத்திலும் வந்து, அவர்களுடனே, உங்களைப்போலநாங்களும் உங்கள் தேவனையே தேடுகிறோம்; இவ்விடத்தில் எங்களைக்கொண்டுவந்த அசூரினிராசாவாகிய ஏசரத்தோன் அரசாண்டகாலமுதல் நாங்கள் அவருக்குப் பலியிடவருகிறோம்; ஆதலால் உங்களுடன் நாங்களுக்கட்ட உத்தரவுதாருங்களைன்றார்கள்.—அதற்குச்சிருப்பபெலும், யேஷுவாவும், இஸரவேலரின் மற்றையமிசத்தலைவர்களும், அவர்களிடத்தில், எங்களுடைய தேவனுக்கு எங்களுடன் ஆலயங்கட்ட உங்களுக்கு அதிகாரமில்லை; பாரஸ் இராசாவாகிய கோரெஷ் இராசா எங்களுக்குக் கட்டளையிட்ட பிரகாரம், நாங்கள் மாத்திரம் இஸரவேலரின் தேவனாகிய யெகோவாவுக்குக் கட்டுவோமென்றார்கள்.—அதினால் தேசத்தின் சனங்கள், யூதா சனங்களின் கை மெலியும்படி செய்யவும், அவர்கள் கட்டும்பொழுது அவர்களைக் கிணைப்படுத்தவுந் தொடங்கினார்கள்.—பாரஸ் இராசாவாகிய கோரெஷின் காலமுமுதலும், அவனுக்குப்பின் பாரஸ் இராசாவாகிய தாரியாவெஷ் அரசாண்ட காலம்வரைக்கும், இவர்களுடைய அபிப்பிராயத்தை விருதாவாக்கும்படி, இவர்களுக்கு விரோதமாக ஆலோசனைக்காரருக்குத்திரவியங் கொடுத்துவந்தார்கள்.—அகஷ்வேரோஷ் அரசாண்டபொழுது, அவனரசாளுகையினரம்பத்தில், அவர்கள் யூதரையும் யெருஷலேமியரையும் விரோதித்து, அபாண்டமாக ஒரு பத்திரத்தை எழுதினார்கள்.

அர்த்தக்ஷஷ்தாவின் காலத்திலே பிஷ்லாம், மித்திரேதாத், தபேல என்னு யிவர்களும், இவர்கள் கூட்டத்தாரும், பாரஸ் இராசாவாகிய அர்த்தக்ஷஷ்தாவுக்கு ஒருநிருபம் எழுதினார்கள்; அது அராமிய எழுத்தில் எழுதப்பட்டதுமன்றி, அதின் கருத்தும் அராமிய பாஷையிலே தெரிவிக்கப்பட்டது.—இவ்விதமாக ரேகூம் என்னும் அதிகாரியும், ஷிம்ஷாயென்னும் இலேககனும் யெருஷலேமுக்கு விரோதமாய், அர்த்தக்ஷஷ்தா என்னும் இராசாவுக்கு ஒரு நிருபம் எழுதினார்கள்:—அப்பொழுது ரேகூம் என்னும் அதிகாரியும், ஷிம்ஷாயென்னும் இலேககனும், அவர்களுடைய மற்றக் கூட்டத்தாராகிய தீனீயர், அபர்சத்தியர், தர்பிலியர், அபர்சியர், அர்கீவியர், பாபேல் நக

ரத்தார், ஐஷுன்கியர், தெகாவேயர், எலாமியர் என்பவர்களும்,—மகாமகிமைபொருந்திய அஸ்ஸுபர் கொண்டு வந்து, ஷமாரியாவிலுள்ள பட்டணங்களிலே ஸ்தாபித்த மற்றைச்சாதியாரும், நதிக்கிப்புறத்திலுள்ள பிறரும், இவ்வண்ணமே எழுதினார்கள்.

அவர்கள் அர்த்தக்ஷஷ்தா இராசாவுக்கு எழுதி யெயனுப்பின நிருபத்தின் பிரதியாவது; நதிக்கிப்புறத்திலுள்ள உமது அடியார் முதலானவர்கள்.—இராசாவுக்குத் தெரிவிப்பதாவது, உம்மிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்த யூதர் யெருஷலேமியிலே வந்து, அந்தக்கெட்ட இராசதுரோக நகரத்தைக்கட்டுகிறார்கள்; அவர்கள் அத்திபாரம்போட்டு, மதிலை எழுப்ப ஆயத்தமாயிருக்கிறார்கள்.—இந்த நகரங்கட்டப்பட்டு, இதின் மதில் யககன் ஸ்தாபிக்கப்படுமொகில், அவர்கள் பகுதியும், இறையும், தீர்வையுந் தரமாட்டார்கள், அதினால் இராசாக்களின் வரத்துக்கு நஷ்டமுண்டாகுமென்று, நாங்கள் இராசாவிடத்தில் இதை அறிவிக்கிறோம்.—நாங்கள் அரமனையின் உப்பை யச அனுப்பவிக்கிறோம், இராசாவுக்குவரும் நஷ்டத்தை நாங்கள் காண்பதுசரியல்ல, ஆதலால் அனுப்பி இராசாவுக்குக் காரியத்தைத் தெரிவித்திருக்கிறோம்;—உமது முன்னோரின் சரித்திர புத்தகம் யெகூதில் ஆராய்ந்து பாரும: அதினால் இந்த நகரத்துரோக நகரமென்றும், இராசாக்களுக்குந் தேசத்துக்குக் தேடுசெய்வதென்றும், யூருவகாலத்தில் இந்த நகரத்தார்கட்டளை மீறிடந்து வந்தார்களென்றும், இதினிமித்தம் அது நாசப்பட்டதென்றும், அச்சரித்திர புத்தகத்திலே காண்பீர்.—இந் நகரத்திற்கும் பவுக்கட்டப்பட்டு, இதின் மதில்கள் ஸ்தாபிக்கப்படுமொகில், நதிக்கிப்புறத்தில் உமக்குச்சற்றும் அதிகாரம் இருக்கமாட்டாதென்று, இராசாவுக்குத் தெரிவிக்கிறோமென்பதேயாம்.

பின்பு இராசா, ரேகூம் என்னும் அதிகாரிக் யெகூம், ஷிம்ஷாய் என்னும் இலேககனுக்கும், சமாரியாவில் வசிக்கிற மற்றைக்கூட்டத்தாருக்கும், நதிக்கிப்புறத்திலுள்ள பிறருக்கும் உத்தரமாக, நீங்களுஞ் சகலரும் வாழ்க.—நீங்கள் எனக்கனுப்பிய நிருபம் நாண்டெளியும்படி, என்சமுக்கத்திலே வாசிக்கப்பட்டது.—நான் கட்டளையிட்டு யக ஆராய்ந்து பார்ப்பித்தேன், யூருவகாலத்தில் இந்த நகரம் இராசாக்களுக்கு விரோதமாய் எழுந்ததென்றும், இதிலேகட்டளையீறலும் இராசதுரோகமும் நடந்தனவென்றுங் காணப்பட்டது.—யெ உயருஷலேமியிலிருந்த பராக்கிரம இராசாக்கள் நதிக்கிப்புறத்திலுள்ள சகலதேசங்களையும் ஆண்டுவந்தார்கள்; பகுதியும், இறையும், தீர்வையும், அவர்களுக்குக்கொடுக்கப்பட்டன.—ஆதலால் என்னால் உகவேறுகட்டளை கிடைக்கும்வரைக்கும் இந்த நகரத்தைக்கட்டளை மல்லிமெம்படி, இந்தச்சனங்களுக்குக்கட்டளையிடெங்கள்.—இதைத்தவறின்றிச் செய் உயும்படி சாவதானமாயிருங்கள்: இராசாக்களுக்கு

(ச. அதிக. க.) வச.எ.அ.க. (உ) உ.இரா.யெ.உச. (க) நிகி.உ.உ.அ. அதிக.உ.க.ச. (ச) அதிக.க.க. (க) உ.இரா.யெ.க.ய.க.க. (ய) வச.க.ய.க.யெ. (யக) அதிக.எ.உ.ச. (உய) க.இரா.ச.உ.க. சவ்.எ.உ.அ. ஆதி.யெ.யெ.யெ. யோச.க.ச.

நட்டம் அநிகரிப்பதென்னவென்று எழுதியனுப்பினான்.

உக அந்தக்ஷஷ்டா இராசாவின் நிருபம ரேகமுகும், இலேககனாகிய ஷிம்ஷாயிக்கும், அவர்கள் கூட்டத்தாருக்கு முன்பாக வாசிக்கப்பட்ட பொழுது, அவர்கள் யெருஷலேயில் யூதரிடத்தில் விரைந்துசென்று, கைவல்லமையினால், அஉச வர்களைத்தடைப்படுத்தினார்கள்.—அதினால் யெருஷலேயிலுள்ள தேவனுடைய ஆலயத்தின்கிரியை கின்றுவிட்டது. பாரஸ் இராசாவாகிய தாரியாவெஷ் அரசாண்ட இரண்டாம்வருஷம் வரைக்கும் கின்றுவிட்டது.

டு. அதிகாரம்.

க. யூதர் ஆலயத் திரும்பவுங்கட்டத்தொடங்கல்: க. விரோதிகள் அவர்களைத்தடைப்படுத்தவகை தேடல்: க. அவர்கள் தாரியாவெஷ்ராசாவிடத்தில் அனுப்பியபத்திரத்தின் பிரதிபத்திரத்தைக்காட்டல்.

பின்பு தீர்க்கதரிசியாகிய ஆகாய், இத்தோவின் புத்திரனாகியசகரியா என்னுந்தீர்க்கதரிசிகள், யூதாவிலும்யெருஷலேயிலும்முள்ள யூதர்களுக்கு இலரவேலரின்தேவனுடையநாமத்தைக்கொண்டிதிர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.—அப்பொழுது ஷியல்தியேலின் புத்திரனாகிய சிருப்பபெலும், யோசாதாக்கின் புத்திரனாகிய யேனுவாவும் எழுந்து, யெருஷலேயிலுள்ள தேவனுடையஆலயத்தைக்கட்டத்தொடங்கினார்கள்: தேவனுடையதீர்க்கதரிசிகள் அவர்களுக்குத்திணைசெய்து, அவர்களோடிருந்தார்கள்.

க. அக்காலத்திலே நதிக்கிப்புறத்திலுள்ள அதிகாரியாகியதத்த்யும், ஷேதார்பொஸ்னாயும், அவர்கள் கூட்டத்தாரும்வந்து, அவர்களைநோக்கி, இந்த ஆலயத்தைக்கட்டவும், இந்தமதிலை எழுப்பவும் உங்களுக்குக்கட்டினாயிட்டவன் ஆர் என்றார்கள்.—அப்பொழுது நாங்கள் கட்டுகிறவர்களின் நாமங்கள் இன்னவைகென்று சொல்லி, ஏற்ற உத்தரங்கொடுத்தோம்.—யூதரின் முதியோர்மேல் தேவனுடைய கடாட்சமிருந்தபடியால், அவர்கள் தாரியாவெனுவின் கட்டினாயின்றி இவர்களைத்தடைப்படுத்த முடியாமற்போயிற்று: பின்பு அவர்கள் இதைக்குறித்து உத்தரமாக எழுதியனுப்பினார்கள்.

க. நதிக்கிப்புறத்தில் அதிகாரியாகிய தத்த்யும், ஷேதார்பொஸ்னாயும், நதிக்கிப்பாலிருக்கிற அவன் கூட்டத்தாராகிய அபர்சியரும், தாரியாவெஷ்இராசாவுக்கனுப்பிய பத்திரமாவது:—தாரியாவெஷ்இராசாவுக்குச்சகலநன்மையுமுண்டாவதாக.—நாங்கள் யூதேயதேசத்திலுள்ள மகாதேவனுடைய ஆலயத்துக்குவந்தோம், அதுபெரிய கற்களால் கட்டப்படுகின்றது, சுவர்களின்மேல் உத்திரங்கள் வைக்கப்படுகின்றன, இந்தவேலைவிரைவாய்நடக்கின்றது, அவர்களுக்கையினால்அ

துசித்திபெறப்போகின்றது.—அப்பொழுது நாங்கள் அந்த முதியோரைநோக்கி, இந்த ஆலயத்தைக்கட்டவும், இந்தமதிலை எழுப்பவும், உங்களுக்குக்கட்டினாயிட்டவளுரென்று வினாவினோம்.—அவர்களுடையசனத்தலைவரின்நாமங்களையெமக்கமுதி அறிவிக்கும்படியாக, அவர்கள்நாமங்கள் என்னவென்றுங்கேட்டோம்.—அதற்குஅவர்கள், இலரவேலரின்பெரிய இராசாயெருவன் அநேகவருஷத்துக்குமுன் ஒருஆலயத்தைக்கட்டி ஸ்தாபித்தான்; அந்தஆலயத்தைப்பரமண்டலத்துக்கும் பூமண்டலத்துக்கும் தேவனுடைய அடியாராகிய நாங்கள் திரும்பவுங்கட்டிக்கிறோம்.—எங்கள் முன்னோர் பரமண்டலத்திலுள்ளதேவனைக்கோப்பப்படுத்தினபின்பு, அவர், அவர்களைப்பாபேல் இராசாவுக்கல்தையனுமாகிய நெபுகத்தெந்சரின்கையிலுப்பித்தார், அவன் இந்த ஆலயத்தைநாசப்படுத்தி, சனங்களைப்பாபேலுக்குக்கொண்டுபோனான்.—பாபேல் இராசாவாகிய கோரெஷ் அரசாண்ட முதலாம்வருஷத்திலே, கோரெஷ்இராசாதேவனுடையஇந்த ஆலயத்தைக்கட்டும்படி கட்டினாயிட்டான்.—யெருஷலேயிலிருந்த ஆலயத்தினின்று நெபுகத்தெந்சர் எடுத்து, பாபேலின் ஆலயத்திலேகொண்டுபோய்வைத்தேவனுடைய ஆலயத்தின்பொன்வெள்ளிப்பாத்திரங்கனையும், கோரெஷ் இராசாபாபேலின் ஆலயத்தினின்றுஎடுத்து, தான்அதிகாரியாகநாசப்படுத்தியவெஷ்பச்சார் என்னும் நாமமுள்ள ஒருவரிடத்தில் ஒப்பித்து;—அவனை யெருஷலேயிலே இந்தப்பாத்திரங்கள் எல்லாவற்றையும்எடுத்து, யெருஷலேயிலுள்ள ஆலயத்துக்குக்கொண்டுபோ, தேவனுடையஆலயம் அதின்ஸ்தானத்திலே கட்டப்படவேண்டுமென்றான்.—அப்பொழுது வெஷ்பச்சார்வந்து, யெருஷலேயிலுள்ளதேவனுடைய ஆலயத்துக்கு அஸ்திராரம்போட்டான்: அதுமுதல் இதுவரைக்கும் அதுகட்டப்படுகின்றது, இன்னும் கிறைவேறவில்லையென்று உத்தரஞ்சொன்னார்கள்; இதை இராசாவுக்குத்தெரிவிக்கிறோம்.—ஆதலால் இப்பொழுது இராசாவுக்குப் பிரியமானால், கோரெஷ் இராசா, யெருஷலேயிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக்கட்டும்படி கட்டினகொடுத்தாரோவென்று, பாபேலிலுள்ள இராசாவின் பொக்கிஷசாலையில் ஆராய்ந்துபார்க்கலாம், பின்பு இந்தக்காரியத்தைக்குறித்து இராசா தமது கட்டினையை எங்களுக்குகனுப்புவாராகவென்று, ஒரு நிருபம் எழுதியனுப்பினார்கள்.

சு. அதிகாரம்.

க. ஆலயத்தைக்கட்டும்படி தாரியாவெஷ் இராசாபுதுக்கட்டின அனுப்பல்: யெ. ஆலயத்தைக்கட்டி முடித்தல்: யெ. ஆலயத்தைப் பிரதிஷ்டைசெய்தல்: யெ. பஷ்கா உற்சவத்தைப் பாலித்தல்.

(டு. அதி. க.) ஆகா.க.க. சக.க.க.(உ)அதி.கூ.உ. (க) வச.கூ.க.(ச)வச.ய. (டு) அதி.எ.சு.உ.அ. சங்.கூ.ய.அ. அதி.ச.சு.(சு)அதி.ச.கூ.(க)வச.கூ.ச. (யெ) க.இரா.சு.க. (யெ) உ.நாளா.கூ.ச.யெ.எ. உ.இரா.உ.ச.உ.(யெ)அதி.க.க. (யெ)அதி.க.எ.அ, ஆகா.க.யெ. ஆகா.உ.உ.உ.க. (யெ) அதி.கூ.அ.யெ. அதி.சு.யெ. (யெ) அதி.சு.க.உ.—(சு.அதி.)

தாரியாவெஷ் இராசா கட்டளையிட்டபொழுது, பாபேலின் பொக்கிஷங்கள் வைக்கப்பட்ட ஸ்தானத்திலுள்ள பத்திரிகைச்சாலையிலே தேடினார்கள்.—மேதியதேசத்தில் அக்கமேதா நகரத்திலுள்ள அரமனையில் ஒருபத்திரிகைகாண்டப்பட்டது.—அதில்கோரெஷ் இராசா அரசாண்டமுதல்வருஷத்தில், கோரெஷ் இராசா யெருஷலேமிலுள்ள தேவனுடைய ஆலயம் சனங்கள் பலியிட்ட ஸ்தானத்திலே கட்டப்படுவதாக, அதற்கு அத்திபாரர் திறமாகப்போடப்படவேண்டும்; அதினுயரம் அறுபதுமுழமும், அதின் விசாலம் அறுபதுமுழமுமாயிருக்கவேண்டும்.—மூன்றுவரிசை பெரியகற்களினாலும், ஒருவரிசை புதுமரங்களினாலுஞ்செய்யப்படுவேண்டும்: செலவு அரமனையினின்றே கொடுக்கப்படவேண்டும்.—அன்றியும், யெருஷலேமியிலுள்ள ஆலயத்தினின்றே எடுத்து, பாபேலுக்குக்கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்தின் பொன்வெள்ளிப்பாத்திரங்களைத்திரும்பக்கொடுக்கவேண்டும், அவைகள் யெருஷலேமியிலுள்ள ஆலயத்துக்குக்கொண்டுபோய், தேவனுடைய ஆலயத்தில் அததற்கேற்ற ஸ்தானத்திலேவைக்கப்படவேண்டுமென்று, அந்த ஆலயத்தைக்குறித்துக் கட்டளையிட்டானென்பது, எழுதியிருந்தது.—ஆதலால் நதிக்கப்பறத்திலுள்ள தத்தையும், ஷேதார்பொஸ்ரையுமாகிய நீங்கலும், நதிக்கப்பறத்திலுள்ள உங்கள் கூட்டத்தாராகிய அபர்சியரும், அந்தஸ்தானத்துக்கு விலகித் தூரமாயிருங்கள்.—தேவனுடைய ஆலயத்தின் கிரியையைத் தடைப்படுத்தவேண்டாம்; யூதரின் அதிபதியும், யூதேயரின் முதியோர்களும், தேவனுடைய ஆலயத்தை அதின் சுயஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.—மேலும் தேவனுடைய இந்த ஆலயத்தைக்கட்டும்படி, யூதரின் முதியோருக்கு நீங்கள் செய்யவேண்டியதினனென்று கட்டளையிடுகிறேன்: அவர்கள் தடைப்படாதபடி, நதிக்கப்பறத்திலுள்ள இறையாகிய இராசாவின் திரவியத்திலே சனங்களுக்குச் செலவுகொடுக்கவேண்டும்.—அவர்கள் பரமண்டலத்திலுள்ள தேவனுக்குச் சுகந்தகாணிக்கைசெலுத்தி, இராசாவும் அவன்புத்திரருமாகிய இவர்களின் பிராண்டலத்திலுள்ள தேவனுக்குத் தனபலிகளையிடும்பொருட்டு, —யெருஷலேமியிலுள்ள ஆசாரியர்கள்செய்யும் நியமத்திற்கேற்ற, அவர்களுக்கு வேண்டிய இளங்காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் என்னும் இவைகளையும், தவறின்றித்தினந்தினம் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.—இன்னும்யாவனாகிலும்இந்

தக்கட்டளையை மாற்றுவானாகில், அவன் தன் வீட்டினின்றேபிடுங்கொட்டப்பட்டமரத்தில் அறையப்படக்கடவன்; அவன் வீடுஎருக்களமாகப்பட்டக்கடவென்றே கட்டளையிடுகிறேன்.—இதை மாற்றுகிறதற்கும், யெருஷலேமியிலுள்ள யெருஷலேமிய ஆலயத்தைக்கெடுக்கிறதற்கும், தங்க்கையைநீட்டுகிற சகல இராசாக்களையும், சனங்களையும் அவ்விடத்திலேதம்முடைய நாமத்தை ஸ்தாபித்த தேவன் நாசப்படுத்துவாராக. தாரியாவெஷாகிய நான் கட்டளையிடுகிறேன்; இதுசீக்கிரஞ்செய்யப்படவேண்டுமென்றான்.

பின்பு நதிக்கப்பறத்திலுள்ள அதிகாரியாகிய யகத்தனையும், ஷேதார்பொஸ்ரையும், அவர்கள்கட்டத்தாரும், தாரியாவெஷ் இராசாஅனுப்பியகட்டளையின்படி சீக்கிரமாய்ச் செய்தார்கள்.—யூத விரின் முதியோர்கள் கட்டினார்கள், தீர்க்கதரிசியாகிய ஆகாமும், இத்தோவின்புத்திராகிய சகரியாவும் சொல்லியதீர்க்கதரிசனங்களினால் அது சித்தியாயிற்று. அவர்கள் இஸரவேலரின் தேவனுடைய கட்டளைப்படிக்கும், கோரெஷ், பாரஸ்தாரியாவெஷ், இராசாவாகிய அந்தக்ஷத்தானும் இவர்களின்கட்டளைப்படிக்கும், செய்துமுடித்தார்கள்.—இந்த ஆலயம், தாரியாவெஷ் இராசா அரசாண்ட ஆறாம்வருஷத்தின் ஆதாமாதம் மூன்றாந்தினத்தில் நிறைவேயிற்று.

பின்பு இஸரவேல்சந்ததியாரும், ஆசாரியரும், யகலேவியரும், சிறைமீண்ட மற்றைச்சனங்களும், ஆனந்தத்துடன் தேவனுடைய ஆலயத்தைப்பிரதிஷ்டைபண்ணினார்கள்.—தேவனுடைய ஆலயப்பிரதிஷ்டையிலே தூறுகாளைகளையும், இருதூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸரவேல் கோத்திரங்களின் தொகைக்கேற்ற, எல்லா இஸரவேலர் நிமித்தமும் பாவபிராயச்சித்தமாகப் பண்ணிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், பலயிட்டார்கள்.—மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி, யெருஷலேமியிலே தேவனுடைய ஆராதனைக்காக ஆசாரியர்களை, அவர்கள் பிரிவின்படிக்கும், லேவியரை, அவர்கள்வகுப்பின்படிக்கும், ஏற்படுத்தினார்கள்.—ஆசாரியரும் லேவியரும் ஏகமாய்ச் சூத்தப்படுத்தப்பட்டார்கள், எல்லாரும் சரியானவர்களாய், சிறைமீண்ட சனங்கள் சகலருக்கும், தங்கள் சகோதரராகிய ஆசாரியர்களுக்கும், தங்களுக்குமாக, பஷ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்.—இப்படிச் சிறைமீண்ட சனங்கள், முதல் மாதம் உய்ப்பிடுகலாந்தினத்தில் பஷ்கா உற்சவத்தை ஆசரித்தார்கள்.—சிறைமீண்ட இஸரவேல்சந்ததியாரும், இஸரவேலரின் தேவனாகிய யெகோவாவைத் தேடும்படி, அந்த ஸ்தானத்திலுள்ள அந்நிய தேசத்தாருடைய அசுகித் கிரியைகளை

(க) அதி. இ. யெ. க. இரா. ௩. ௬. ௬. (இ) அதி. க. எ. அ. (ச) அதி. இ. ௩. (ஈ) அதி. எ. உ. ௩. எரே. உ. ௬. ௬. க. தீ. மோ. உ. ௬. உ. (ய) தானி. உ. இ. தானி. ௩. உ. ௬. (யெ) க. இரா. ௩. ௬. (யெ) அதி. இ. ௬. ௨. அதி. க. க. வ. ச. ௩. அதி. ச. உ. ச. அதி. எ. ௬. (யெ) க. இரா. ௩. ௬. (யெ) அதி. அ. ௬. இ. (யெ) க. நாளா. உ. ச. க. நாளா. உ. ௬. ௬. எண். ௩. ௬. (யெ) உ. நாளா. ௩. யெ. இ. உ. நாளா. ௩. இ. யெ. (யெ) யாத். யெ. ௬. (உச) அதி. ௩. ௩.

உஉ விட்டு நீங்கிய சகலரும் புசித்தார்கள்.— இலர வேலரின் தேவனுடைய ஆலயத்தின் கிரியையில் அவர்கள் கையைத்திடப்படுத்தும்படி, யெகோவா அவர்கள் பட்சத்தில் அஹீரியாவின் இராசாவுடைய மனதைத் திருப்பி, அவர்களைச் சந்தோஷப்படுத்தினபடியினால், அவர்கள் ஆணர்த்துடன் ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பத்தின் உற்சவத்தை ஆசரித்தார்கள்.

எ. அதிகாரம்.

க. எஸ். ரு முதலானவர்கள் யெரூஷலேமுக்குப் போகப்பறப்படல்: யெ. அர்த்தக்ஷஷ்தா எஸ். ருவுக்குக்கட்டளையிடல்: உஎ. எஸ். ரு யெகோவாவைத்துதித்தல்.

பிரதான ஆசாரியனாகிய ஆரோனின் புத்திரன் எலீயேசார், இவன் புத்திரன் யீனிகாஸ், இவன் புத்திரன் அபீஹீவா,—இவன் புத்திரன் புகீ, இவன் புத்திரன் ஊசீ, இவன் புத்திரன் சிரகிய,—இவன் புத்திரன் மிராயோத், இவன் புத்திரன் அசரியா, இவன் புத்திரன் அமரியா,—இவன் புத்திரன் அஹீசாப், இவன் புத்திரன் சாதோக், இவன் புத்திரன் ஷல்லூம்,—இவன் புத்திரன் இல்கியா, இவன் புத்திரன் அசரியா, இவன் புத்திரன் செராயா, இவன் புத்திரன் எஸ். ரு:—இந்த எஸ். ரு, இலரவேலின் தேவனாகிய யெகோவா அருளிய மோசேயின்வேதப்பிரமாணத்தில் கீபுண்போதகனாயிருந்தான்: முன்சொல்லப்பட்ட காரியங்கள் நடந்தபின்பு, பாரஸ் இராசாவாகிய அர்த்தக்ஷஷ்தா அரசாண்டகாலத்தில் பாபேலினின்று புறப்பட்டான்; அவன் தேவனாகிய யெகோவாவின் அணுக்கிரகம் அவன் மேலிருந்தபடியால், இராசா அவன்கேட்டயாவற்றையுங் கொடுத்தான்.—அர்த்தக்ஷஷ்தா அரசாண்ட ஏழாம்வருஷத்தில் இலரவேல்சந்ததியாரிலும், ஆசாரியர்களிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசற்காவலாளரிலும், நிதீனியரிலும், சிலர் யெரூஷலேமுக்குப் போனார்கள்.—இவன் யெகோவாவின்வேதப்பிரமாணத்தை ஆராய்ந்தறிந்து நடக்கவும், இலரவேலருக்குள்ளே கட்டளைகளையும் நியாயப்பிரமாணங்களையும் போதிக்கவும் தன்மனதை நிலைப்படுத்தி,— முதலாமாதம் முதலாந்தினத்தில் பாபேலினின்று பிரயாணமாய்ப் புறப்பட்டு, தன் தேவன் தன்மேல் அணுக்கிரகம் வைத்தபடியினால், ஐந்தாமாதமுதல்தினத்தில் யெரூஷலேயிற் சேர்ந்தான்.—இராசா அரசாண்ட ஏழாம்வருஷம் ஐந்தாமாதத்தில் எஸ். ரு யெரூஷலேமுக்குவந்தான். யெகோவாவின் கட்டளையாகிய வாக்குகளையும், இலரவேலருக்கு அவர் அருளியவிதிகளையும் ஏழுதுகிற இலேககளும், ஆசாரியனும், வேத

பாரகனுமாகிய எஸ். ருவுக்கு அர்த்தக்ஷஷ்தா இராசா கொடுத்த பத்திரத்தின்விபரமாவது:—இராசா தியெராவாகிய அர்த்தக்ஷஷ்தா பரமண்டலத்திலுள்ள தேவனுடைய வேதப்பிரமாணத்தைப் போதிக்கிற வேதபாரகனாகிய எஸ். ருவென்னும் ஆசாரியன் வாழ்க;—இக்காலத்தில் எனதிராச்சியத் யெகூதில் இலரவேல்சனங்களிலும், ஆசாரியர்களிலும், லேவியரிலும், மணப்பூருவமாக யெரூஷலேமுக்குப்போகப்பிரியங்கொண்டிருக்கும் யாவரும் உம்முடன் போகும்படி உத்தரவு தருகிறேன்.—நீர், உமதுகையிலுள்ள உமது தேவனுடைய வேதப்பிரமாணத்தின்படி, யூதாவையும், யெரூஷலேமையும் குறித்துவிசாரிப்பதற்கும்;—யெரூஷலேயிலேவாசஸ்தானத்தை யுடைய இலரவேலரின் தேவனுக்கு, மணப்பூருவமாக இராசாவும் அவன்மந்திரரிமாரும் தந்த வெள்ளியையும், பொன்னையும்,—சனங்களும், ஆசாரியர்களும், மணப்பூருவமாக யெரூஷலேயிலுள்ளவர்களும் தேவனுடைய ஆலயத்தக்காகத் தருங்காணிக்கையுடன், பாபேல் தேசமெங்கும் பெறக்கூடிய சகலபொன்வெள்ளிகளையும் கொண்டுபோவதற்கும்; இராசாவினாலும், அவனுடைய மந்திரரிமார் ஏழுபேரினாலும் அனுப்பப்படுகிறீர்.—இங் தத்திரவியத்தைக்கொண்டு நீர்களைகளையும், ஆட்டிக்கடாக்களையும், ஆட்டிக்குட்டிக்களையும், உபயோகமான போசணபலிகளையும், பாணபலிகளையும், தாமதமின்றி வாங்கி, யெரூஷலேயிலுள்ள உங்கன் தேவனுடைய ஆலயத்தின் வேதிகையின் மேல் அவைகளை யிடுங்கள்.—மீந்திருக்கும்பொன் யெவெள்ளிகளினால் நீரும், உம்முடைய சகோதரரும் செய்யவிரும்புகிறதெதுவோ, அதை உங்கன் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.—உமது தேவனுடைய ஆராதனையினியித்தம் உம்மிடத்தில் தந்த அர்த்தப்பாத்திரங்களே, யெரூஷலேயிலுள்ள தேவனுடைய சமூகத்தில் ஒப்பித்து விடும்.—உமது தேவனுடைய ஆலயத்திற்கு அதி உலுமதிகமாய்வேண்டியதெதுவோ, அதை இராசாவின் பொக்கிஷசாலையில் எடுத்துக்கொள்ளும்.—அன்றியும் அர்த்தக்ஷஷ்தா இராசாவாகிய நான், உகநதிக்கப்பறத்திலுள்ள பொக்கிஷகாரராகிய உங்கன் அனைவருக்கும், வெள்ளியிலே தூறுகிக்கேருக்கும், கோதுமையிலே தூறுகோருக்கும், திராட்சரசத்திலே தூறுபாத்துக்கும், எண்ணெயிலே தூறுபாத்துக்கும் உள்படவும், உப்பிலே இஷ்டப்படிக்கும்,—பரமண்டலத்திலுள்ள தேவனுடைய உஉ வேதப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ். ரு ஆசாரியன், உங்கனிடத்தில் கேட்கிற பிரகாரம் சீக்கிரங்கொடுக்கும்படி கட்டளையிடுகிறேன்.—பரமண்டலத்திலுள்ள தேவனுடைய உஉ ஆலயத்திற்கு, பரமண்டலத்திலுள்ள தேவன்கட்

(உஉ) யாத். யெ. யெ. இ. உ. நாளா. கூ. உ. க. நீதி. உ. க. உ. இரா. உ. க. உ. க. அதி. க. க. க.—(எ. அதி. க.) க. நாளா. கூ. யெ. (க) நிதி. உ. க. வ. ச. யெ. உ. க. வ. ச. க. அதி. அ. உ. உ. க. (எ) அதி. அ. க. யெ. அதி. உ. ச. க. (அ) சங். ம. யெ. வ. ச. க. உ. இ. உ. பா. கூ. யெ. மல். உ. எ. (க) வ. ச. க. நிதி. உ. அ. யெ. (யெ) எசேக். உ. க. எ. தானி. உ. க. எ. (யெ) அதி. ச. யெ. (யெ) உ. நாளா. கூ. உ. சங். ம. யெ. உ. க. (யெ) எஸ். த. யெ. அதி. அ. உ. இ. க. நாளா. உ. க. கூ. க. (யெ) எண். யெ. ச—யெ. உ. பா. யெ. இ. யெ.

டனையிடுகிறயாவும் சாக்கிரதையுடன் செய்யப் படவேண்டும்: இராசாவும், அவன்புத்திரருமாணவர்களுடைய இராச்சியத்திற்குவிரோதமாய்க் உசரிசாயும்வரவேண்டியதென்ன.—இன்னும் ஆசரியாரும், லேவியரும், பாடகரும், வாசல்காவலாளரும், நிதினியரும், தேவனுடைய அந்த ஆலயத்தின்மற்றவேலைக்காரருமாகிய இவர்களில்யாவரிடத்திலாகிலும் பகுதியும், இறையும், தீர்வையும் வாங்குவது முறைமையல்லவென்று, உங்க டுளுக்குத் தெரிவிக்கிறோம்.—எஸ்ருவே, உம்முடைய தேவனால் உமக்குக்கிடைத்தருணத்தின் படி, நதிக்கப்புறத்திலுள்ள சகல சனங்களையும் நியாயம்வசரிக்கிறதற்கு, உமது தேவனுடைய நியாயப்பிரமாணங்களை உணரப்பெற்றயாவரையும் அதிகாரிகளாகவும், நீதிபதிகளாகவும் ஏற்படுத்தும்; அவைகளை உணராதவர்களுக்கு அவைகளைப்போதியும்.—உமது தேவனுடைய வேதப்பிரமாணத்தையும், இராசாவின் நியாயப்பிரமாணத்தையும் காத்துக்கொள்ளாத யாவரையும் தாமதமின்றி நியாயம்வசரித்து, மரணதண்டனையை யாகிலும், சுதேசவிலக்கையாகிலும், அபராதத்தையாகிலும், சிறைப்படுத்தலையாகிலும் விதித்துத்தண்டிக்கவேண்டுமென்பதேயாம்..

உஎ யெருஷலேமிலுள்ள யெகோவாவின் ஆலயத்தைச் சிங்காரிப்பதற்கேற்ற இந்த எண்ணத்தை இராசாவின் இருதயத்திலே தோற்றுவித்து, இராசசமுக்கத்திலும், அவன்மத்திரிமார் சமுக்கத்திலும், இராசாவின் பராக்கிரம பிரபுகள் சமஸ்தர் சமுக்கத்திலும் எனக்குத் தயைவருவித்த நம்முடைய முன்னோரின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்.—என் தேவனாகிய யெகோவாவின் அனுக்கிரகம் எனக்குக்கிடைத்த படியே நான் திடங்கொண்டேன், பின்பு என்னுடன் புறப்படுமென்பாருட்டு இஸரவேலரின் பிரதானிகளை ஒருமிக்கக்கூடும்படி செய்தேன்.

அ. அதிகாரம்.

க. பாபேலினின்று மீண்டசனங்களின் நாமங்கள்: ஸ்டு. ஆலயத்திலே தொண்டுசெய்பவர்களுக்காக இத்தோவிடத்தில் ஆளனுப்பல்: உச. உபவாசித்தல்: உச. பொருளை ஆசாரியர்கையில் ஒப்பித்தல்: கூக. அகவாவினின்று யெருஷலேமுக்குச்செல்லல்: கூக. ஆலயத்தின்பொன்வெள்ளிகளை நிறுத்தல்: கூக. இராசாவின் பத்திரத்தை அதிபதிகளிடம் சேர்வித்தல்.

அரிதக்கஷத்தா இராசா அரசாண்டகாலத்தில், பாபேலினின்று என்னுடன் புறப்பட்ட பிதாவ மிச அதிகபதிகளின் வரலாறு.—பீனிகாசின் சந்ததியாரில்; கொஷொம்: இதாமாரின் சந்ததியாரில்; தானியேல்: தால்தின் சந்ததியாரில்; அந் கூறுஷ.—பாரேஷின் சந்ததியாரிலுள்ள ஷெக்கனியாவின் சந்ததியாரில் சகரியா: அவனுடன் வமிசுவரலாற்றில் குறிக்கப்பட்ட ஆண்மக்கள் தூற

றைம்பதுபேர்.—பாகாத்மோவாபின் சந்ததியாரில்; சிரகியாவின் புத்திரனாகிய இலீகோயை, அவனோடுகூடிய ஆண்மக்கள் இருநூறுபேர்.—ஷெக்கனியாவின் சந்ததியாரில்; யாகசியேவின் புத்திரன், அவனோடுகூடிய ஆண்மக்கள் முந்தூறுபேர்.—ஆதீன்சந்ததியாரில்; யோனாதானின் புத்திரனாகிய எபேத், அவனோடுகூடிய ஆண்மக்கள் ஐம்பதுபேர்.—எலாமின் சந்ததியாரில்; அத்தாலியாவின் புத்திரனாகிய எஷாயா, அவனோடுகூடிய ஆண்மக்கள் எழுபதுபேர்.—ஷிபதியாவின் சந்ததியாரில்; மீகாயேவின் புத்திரனாகிய சிபதியா, அவனோடுகூடிய ஆண்மக்கள் எண்பதுபேர்.—யோவாப்பின் சந்ததியாரில்; யிகியேவின் புத்திரனாகிய ஒபதியா, அவனோடுகூடிய ஆண்மக்கள் இருநூற்றுப் பதினெட்டுப்பேர்.—ஷிலோமித்தின் சந்ததியாரில், யோசிப்பியாவின் புத்திரன், அவனோடுகூடிய ஆண்மக்கள் நூற்றறுபதுபேர்.—பேபாயின் சந்ததியாரில்; பேபாயின் புத்திரனாகிய சகரியா, அவனோடுகூடிய ஆண்மக்கள் இருபத்தெட்டுப்பேர்.—அஸ்காதின் சந்ததியாரில்; அகாதானின் புத்திரனாகிய யோகானன், அவனோடுகூடிய ஆண்மக்கள் நூற்றுப்பதுப்பேர்.—அதோனிகாமின் பிற்சந்ததியாரில்; இலீப்பேலேத், யெயீயேல், ஷிமாயியா என்னும் இந்தநாமங்களையுடையவர்கள், அவர்களோடுகூடிய ஆண்மக்கள் அறுபதுபேர்.—பிச்சுவாயின் சந்ததியாரிலும்; ஊதாயி, சபூத், அவர்களோடுகூடிய ஆண்மக்கள் எழுபதுபேர்.

இவர்களை நான், அகவாநதியின் சமீபத்தில் ஸ்டு கூடியவரும்படிசெய்தேன்; அவ்விடத்தில் நான்கள் கூடாரங்களில் மூன்றுநான் தங்கினேன்: சனங்களையும், ஆசாரியர்களையும் நான் பார்த்த பொழுது, லேவியர்புத்திரர் ஒருவரும் அங்கே காணப்படவில்லை.—அப்பொழுது நான் எலீயேசர், அரீயேல், ஷிமாயியா, எல்னாதான், யாரீப், எல்னாதான், நாதான், சகரியா, மினூல்லா மென்னும் பிரதானிகளையும்; யோயாரீப், எல்னாதான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்தேன்.—பின்பு கசிப்பியாவென்னும் ஸ்தானத்தில் இருந்த இத்தோவுக்கும், அவன்சகோதரராகிய நிதினியருக்கும், எவ்களுடைய தேவனின் ஆலயத்திற்குப் பணிவிடைக்காரரைக் கொண்டு வரவேண்டுமென்று சொல்லி, கசிப்பியா ஸ்தானத்திலிருந்த பிரதானியாகிய இத்தோவுக்குக் கட்டனையிடுமபடி, அவர்களை அனுப்பினேன்.—நமது தேவன் எங்கன்மேல்வைத்த அனுக்கிரகத்தினால், இஸரவேல்வமிசத்திலுள்ள எலேவியின் பெளத்திரனும், மாலியின் வமிசத்தானமாகிய ஒருபுத்திமானையும், ஷெரெபியாவும், அவன்புத்திரரும், சகோதரருமாகிய பதினெட்டுப்பேரையும்,—அஷிபியாவையும், அவனுடன் மிராரியின் வமிசத்தானான எஷாயாவும், அவன்சகோதரரும்,

(உரு) யாத். ஸ்டு. உச. உச. உபா. ஸ்டு. ஸ்டு. வச. அ. உ. நானா. ஸ்டு. எ. மல். உ. எ. மத். உ. கூ. உ. கூ. (உஎ) க. நானா. உ. கூ. ஸ்டு. அ. க. உ. உ. அ. க. க. (உஅ) அ. க. டு. டு.—(அ. அ. க. உ.) க. நானா. க. உ. உ. (க) அ. க. உ. கூ. (ஸ்டு) அ. க. எ. எ. (ஸ) உ. சா. மு. ஸ்டு. க. ஸ்டு. (ஸ்டு) கி. கி. அ. எ.

அவர்கள் புத்திரருமாகிய இருபதுபேரையும்;—
 ௨௩ தாவதும் பிரபுகளும் லேவியரின் பணிவிடைக்
 காக ஏற்படுத்திய நிதினியரில் இருநூற்றிருபது
 நிதினியரையும் கொண்டுவந்தார்கள்: இவர்களெ
 ல்லாரும் பேர்பேராய்க்குறிக்கப்பட்டவர்கள்.

௨௪ எங்கள் தேவனுடைய அனுக்கிரகம், அவ
 ரைத்தேடுகிற யாவருக்கும் நன்மைசெய்ய அவர்
 கள் மேலிருக்கும், அவருடைய பரக்கிரமமும்
 கோபமும் அவரைவிட்டு நீங்குகிற யாவருக்கும்
 விரோதமாயிருக்குமென்றும், நாங்கள் இராசா
 விடத்தில் சொல்லியிருந்தபடியால், வழியிலே
 சத்துருவுக்கு விரோதமாக எங்களுக்குத் துணை
 செய்யும்படி, இராசாவிடத்தில் ஒருவகுப்புச்
 சேனைகளையும் குகிராவீரையும் கேட்டீர், நாண்

௨௫ வெட்கப்பட்டுடன்.—ஆதலால் நாங்கள் எங்க
 ளுக்காகவும், எங்கள் பிள்ளைகளுக்காகவும், எங்
 கள் எல்லாப்பொருள்களுக்காகவும், ஒருசெவ்
 வையான வழியைத்தேடுகிறதற்கும் எங்கள் தே
 வனின் சமூகத்தில் எங்களைக் கிலேசப்படுத்து
 வதற்காக, நாண் அகவாநிசமீபத்தில் உபவா
 சஞ் செய்யவேண்டுமென்று பிரசித்தம் பண்ணி
 ௨௬ னேன்.—அப்படியே நாங்கள் உபவாசஞ்செய்
 து இதினியித்தம் எங்கள் தேவனைப்பிரார்த்தித்
 தோம்: அவர் எங்கள் பிரார்த்தனையைக் கேட்ட
 ருளினார்.

௨௭ பின்புநான் ஆசாரியர்களில் பிரதானிகளாகிய
 வேரெபியாவும், அஷபியாவும், அவர்கள் சகோ
 தரர் பத்துப்பேருமாகிய பன்னிரண்டுபேரைப்
 ௨௮ பிரித்து,—இராசாவும், அவன் மந்திரிமாரும், அ
 திபதிகளும், அங்கேயிருந்த எல்லா இஸரவேல
 ரும் எங்கள் தேவனின் ஆலயத்துக்காகத்தந்த
 பொன் வெள்ளிகளையும், பாத்திரங்களையும் அ
 ௨௯ வர்களிடத்தில் நிறுத்துக்கொடுத்தேன்.—வெள்
 ளி அறுநூற்றைம்பது கிக்கேர், வெள்ளிப் பாத்
 திரங்கள் நூறுகிக்கேர், பொன் நூறுகிக்கேர்,—
 ௩௦ ௨௭ ஆயிரம் அதர்கோன்பெறும் இருபது பொற்கின்
 ணங்கள், பொண்ணைப்போல விலையேறப்பெற்
 ற இரண்டு நல்ல செம்புப்பாத்திரங்களென்னும்
 இவைகளை அவர்கள் கையில் நிறுத்துக்கொடுத்தேன்.—பின்பு நான் அவர்களைநோக்கி, நீங்கள்
 ௩௧ யெருசலேமில் யெகோவாவின் ஆலயத்தின்
 அறைகளில் பிரதான ஆசாரியர்களுக்கும், லே
 வியருக்கும், இஸரவேலரின் வமிசத் தலைவர்க
 ளுக்குமுன்பாக, நீங்கள் இவைகளை நிறுத்துக்
 கொடுக்கும் வரைக்கும், நீங்கள் விழிப்பாய்க்

காத்துக்கொள்ளுகளென்றேன்.—ஆசாரியரும் கூட
 லேவியரும் அந்தப்பொன்வெள்ளிகளையும், பாத்
 திரங்களையும், யெருசலேமில் எங்கள் தேவ
 னுடைய ஆலயத்துக்குக்கொண்டுபோகும்படி
 எடுத்தார்கள்.

பின்பு நாங்கள் முதல்மாதம் பன்னிரண்டாம் கூச
 தினத்தில் யெருசலேமுக்குப்போகும்படி அக
 வா நதியைவிட்டுப் புறப்பட்டோம்: தேவனு
 டைய அனுக்கிரகம் எங்களுடனிருந்தது, அவர்,
 வழியில் சத்துருவின் கைக்கும் பதிவருந்தவர்
 களுடைய கைக்கும் எங்களைத்தப்புவீதார்.—
 நாங்கள் யெருசலேமியிற்சேர்ந்து அங்கேமூன்று கூச
 நாள் தங்கினோம்.

நாலாந்தினத்தில் பொன்வெள்ளிகளும், பாத் கூச
 திரங்களும், நம்முடைய தேவனுடைய ஆல
 யத்தில் ஊரியாவென்னும் ஆசாரியனுடையபுத்
 திராகிய மிரேமோத்தின் கையினால் நிறுக்கப்
 பட்டன; அவனோடே பீனிகாசின் புத்திராகி
 ய எலீயேசார் இருந்தான்; அவர்களோடே
 யேஸூவாவின் புத்திராகிய யோசாபாத், பின்
 னுவியின் புத்திராகியகோவதியா என்னும் லே
 வியர் இருந்தார்கள்.—இவ்வீதமாயெல்லாந்தொ
 கூச கையிட்டு நிறுத்துக்கொடுக்கப்பட்டன: அக்கா
 லத்தில் எல்லாவற்றின் நிறையும் எழுதப்பட்ட
 ன.—சிறைப்பட்டமீண்டவர்களின் சந்ததியாரா கூடு
 கிய எல்லா இஸரவேலர் நிமித்தமும், பாவபிரா
 ய்ச்சித்தபலியாகப் பன்னிரண்டு காளைகளையும்,
 தொண்ணூற்றாறு ஆட்டிக்கடாக்களையும், எழு
 பத்தேழு ஆட்டிக்குட்டிகளையும், பன்னிரண்டு
 வெள்ளாட்டிக் கடாக்களையும், இஸரவேலரின்
 தேவனுக்குத்தகனபலியாயிட்டார்கள்: இவை
 களெல்லாம் யெகோவாவுக்குத்தகனபலியா
 யின.

பின்பு அவர்கள், இராசபிரதிநியாருக்கும், கூச
 நதிக்கிப்புறத்திலுள்ள அதிகாரிகளுக்கும் இரா
 சாவின் பிரமாணபத்திரத்தை ஒப்பித்தார்கள்: அ
 தினால் இவர்கள், சனங்களுக்கும் தேவனுடைய
 ஆலயத்துக்குத்துணைநின்றார்கள்.

க. அதிகாரம்.

௧. யூதேயர் அந்நியஸ்திரிகளுடன் சம்பந்தங்கலந்
 தினால் எஸ்ரூபுலம்பல்: ௩. அவர் பிரார்த்த
 னைபண்ணல்.

இவைகள் செய்து முடிந்தபின்பு அதிபதிகள் ௧
 என்னிடத்தில்வந்து, இஸரவேல்சனங்களும் ஆ
 சாரியர்களும் லேவியரும், கானூனியர், எத்தியர்,
 பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபி
 யர், எகிப்தியர், எமோரியராகிய இவர்களின் அ
 ருவருப்பானகிரியைகளைச்செய்துவருகிறார்கள்,
 அவர்கள் இத்தேசங்களின் சனங்களினின்றதுந்

(௨௩) அதி.௨௪௩. (௨௪) க.கொரி.க.யெடு. அதி.௭.௬.௬.௨௮. சங்.கூ.ய.௮.யெ. ரோ.௮.௨௮. சங்.கூ.யெ. (௨௨)
 ௨.நாளா.௨.யெ.க. லேவியெ.௨.௨. ஏசா.௩.௮.௬.௩. சங்.௩.௮. ௨.நாளா.யெ.௨. (௨௬) க.நாளா.௩.௨. ௨.நாளா.கூ.
 யெ. ஏசா.யெ.௨.௨. (௨௩) அதி.௭.யெ.யெ. (௨௮) லேவியெ.௨.௬.௭.௮. உபா.கூ.யெ. லேவியெ.௨.௨.௨.௬. எண்.ச.யெ.
 யெ.யெ.௨.௨. (கூ) அதி.௭.௬.௬.௨௮ (கூ) நிதி.௨.யெ.வச.௨.௬.கூ. (கூ) அதி.௬.யெ. (கூ) அதி.௭.௨.௨. (கூ.அதி.௬)
 அதி.௬.௨.௨. நீதி.௬.௨. உபா.யெ.கூ.யெ.

உ களை வேறுபடுத்தவில்லை.—அவர்கள் தங்களுக்கும், தங்கள் புத்திரருக்கும் இவர்களிடத்தில் பெண்கொள்ளுகிறார்கள்: இவ்விதமாய்ப்பரிசுத்தவமிசுத்தார் இந்தத்தேசத்தாருடன் கலந்திருக்கிறார்கள்: அதிபதிகளும், அதிகாரிகளும் இந்தக் குற்றத்துக்கு மூலமாயிருக்கிறார்களென்றார்கள்.—இந்தவாக்கை நான் கேட்டபொழுது என்வஸ்திரத்தையும் என்மேலங்கியையுங்கிழித்தேன்; என் தலைமயிரையும், என் தாடியையும் பிடுங்கி, விதனப்பட்டிக்கொண்டிருந்தேன்.—அப்பொழுது சிறைப்பட்டு மீண்டவர்களுடைய அதிகிரமத்தினியித்தம், இஸ்ரவேலரின் தேவனுடையவாக்குகளுக்கு அஞ்சி செங்கியயாவரும், என்னிடத்தில்வந்து கூடினார்கள்; நான் மாலைப்பலியிடும் வரைக்கும் விதனப்பட்டிக்கொண்டிருந்தேன்.

டு மாலைப்பலியிடுகிறசமயத்தில் நான்துக்கத்தை விட்டெழுந்து, என்வஸ்திரத்தையும் மேலங்கியையும்கிழித்து, முழங்காற்படியிட்டு, என் தேவனாகிய யெகோவாவின் சமுகத்தில் என் கையைவிரித்து, என் தேவனே, என் தேவனே, எங்கள்பாவங்கள் எங்கள் தலைக்குமேலே பெருகி விட்டன, எங்கள் அதிகிரமம் உமானமளவும் வளர்ந்துவிட்டது: என் முகத்தை உமாக்குமுன் ஏறிட்டு விடக்கூடாது கலங்கியிருக்கிறேன்.—எங்கள்முன்னோரின் காலமுதல் இந்நாள்வரைக்கும், நாங்கள் மகா அதிகிரமங்களைச் செய்துவந்தோம்; எங்கள்பாவத்தினியித்தம் நாங்களும், எங்கள் இராசாக்களும், ஆசாரியர்களும் இன்றிருக்கிற துபோல முகவாட்டத்துக்கும், கொள்ளைக்கும், அடிமைத்தனத்துக்கும், கட்கத்துக்கும், புறத்தேசங்களின் இராசாக்களின் கைக்கும் ஒப்பிக்கப்பட்டோம்.—இப்பொழுது எங்களில் மீந்திருக்கிறவர்கள் தப்பி இரட்சிப்படையவும், தேவன் தமது பரிசுத்தஸ்தலத்தில் ஒருநிலையுள்ள ஸ்தானத்தை எங்களுக்குத்தரவும், எங்கள் கண்களைத் தேவன் பிரகாசிப்பிக்கவும், அடிமைத்தனத்தில் சிறிதாவது நாங்கள் குளிர்ச்சியடையவுந்தக்கதாக, எங்கள் தேவனாகிய யெகோவா சொற்பகாலம் அனுக்கிரகஞ்செய்தார்.—நாங்கள் அடிமைகளாயிருந்தோம்; ஆனாலும் எங்கள் தேவன் எங்கள் அடிமைத்தனத்தில் எங்களைக் கைவிட்டவில்லை, எங்கள் தேவனுடைய ஆலயத்தை ஸ்தாபிக்கவும், அதின் இடிவுகளைப் புதுப்பிக்கவும், யூதாவினுள்ள யெருஷலேமிலும் எங்களுக்கு ஒருமதிலைத்தரவும், நாங்கள் குளிர்ச்சியடையவும் தக்கதாக, அவர், பாரஸ் இராசாக்களின் பார்வையில் எங்களுக்குக் கட்டாட்சல் கிடைக்கும்படி செய்தார்.—எங்கள் தேவனே, நீர், நீங்கள் சுதந்தரிக்

கப்போகிறதேசம், அதில்வசிக்கும் சனங்களின் அசசியினாலும், எத்திசையிலும் நிறைந்திருக்கின்ற அவர்களுடைய அருவருப்பான அசசியினாலும், அவர்கள் செய்து வருகிற அருவருப்பான கிரியைகளினாலும், அவர்களுடைய அசத்தத்தினாலும் அசத்தமாயிருக்கின்றது.—ஆதலால் நீங்கள் அவர்கள் புத்திரருக்கு உங்கள் புத்திரிகளைக் கொடுக்கவும், உங்கள் புத்திரருக்கு அவர்கள் புத்திரிகளைக் கொள்ளவும், அவர்கள் வாழ்வையாகிலும், செளக்கியத்தையாகிலும் தேடவும் வேண்டாம்: அதினால் நீங்கள் பலவாண்களாகி, அத்தேசத்தின் கல்லொருவர்களை அனுப்பலித்து, உங்கள் வமிசுத்தாருக்கும் நித்தியசுதந்தரமாகக்கொடுத்துவிடுவீர்களென்று, உமது அடியாராகிய நீர்க்கதரிசிகளைக்கொண்டு கட்டளை யிட்டிருக்க, —உமது கட்டளைகளை விட்டுவிட்டோம்: இனி எதைச்சொல்லுவோம்.—நாங்கள் செய்த தூர்க்கிரியைகளினாலும், மகா அதிகிரமத்தினாலும் எங்கள்மேல் இவை எல்லாம் வந்தன; ஆனாலும் எங்கள் தேவனே, நீர் எங்கள் பாவத்திற்குத்தக்க தண்டனையிலும் அற்பதண்டனையை விதித்தீர், எங்களுக்குப்படி ஒரு இரட்சிப்பையும் அருளினீர்.—இதைக்கண்டிருந்தும், நாங்கள் திரும்பவும் உமது கட்டளையைப்பிடி இந்த அருவருப்பானவைகளைச்செய்யும் சாதியாருடன் சம்பந்தங்கலந்தோமாகில், எங்களில் ஒருவரும் மீந்திராமலும், இரட்சிப்படையாமலும் போகும்படி எங்களைச் சங்கரிக்கும்வரைக்கும், எங்கள்மேல் கோபமாயிருப்பீரே.—ஆ, இஸ்ரவேலரின் தேவனாகிய யெகோவாவே, நீர் நீதிபார்: அதனால் இன்றிருக்கிறபடி, நாங்கள் இரட்சிப்படைந்து தப்பிவிட்டோம்: பாரும், உமது சமுகத்திலே குற்றவாளிகளாயிருக்கிறோம்: அதினியித்தம் உமது சமுகத்திலே நாங்கள் நிம்மதாகாடுதன்று சொன்னேன்.

வ. அதிகாரம்.

க. வெட்கனியா எஸ். ருவை உற்சாகப்படுத்தல்: க. எஸ். ருவைக் கமடைந்து சனங்களைக் கூடியவரச்செய்தல்: க. குற்றத்தை உணர்ந்து சொல்லி அதைத் தள்ளச் சம்மதித்தல்: டி. அந்நியசாதிஸ்திரிகளைத்தள்ளும்படி விதித்தல்: டி. குற்றவாளிகளின் நாமங்களைவிபரித்தல்.

எஸ். ரு இவ்விதமாய்ப் பிரார்த்தித்து, பாவத்தை உணர்ந்து சொல்லி, கண்ணீர் விட்டபடி, தேவனுடைய ஆலயத்துக்கு முன்னே விழுந்து கிடந்தபொழுது, இஸ்ரவேல் தேசத்தினின்றும் புருஷரும், ஸ்திரிகளும், பிள்ளைகளாகிய ஒருமகாசபை அவனிடத்தில் வந்து கூடிற்று: சனங்கள் மிகவும் அழுதார்கள்.—அப்பொழுது எலாம் வ உ

(உ) யாத்.கூ.யெ. உபா.எ.ச. நிதி.யெ.உ. யாத்.யெ.சு. யாத்.உ.உ.க. உபா.எ.ச. உபா.யெ.க. உகொரி.க.யெ.ச. (க) யோபு.க.உ.யெ. சவ்.நாசகூ.ச. (ச) அதி.யெ.கூ. ஏசா.கூ.உ. யாத்.உ.கூ.கூ. (டு) யாத்.கூ.உ.கூ.கூ. (சு) தானி.கூ.எ. அ. சவ்.கூ.யெ.ச.உ.நாணா.உ.அ.கூ. வெளி.யெ.அ. (எ) சவ்.நாசகூ.ச. தானி.கூ.அ.சு.அ. உபா.உ.அ.கூ.சு.ச. நிதி.கூ.உ.யெ. தானி.கூ.எ.அ. (அ) ஏசா.உ.உ.உ. சவ்.யெ.கூ. சவ்.நாசகூ. (க) நிதி.கூ.கூ. சவ்.நாசகூ. அதி.எ.உ.எ. ஏசா.அ.உ. (ய) அதி.கூ.உ.உ. உ.இரா.உ.உ.யெ. (யெ) யாத்.உ.கூ.உ. உபா.எ.ச. உபா.உ.கூ.ச. நீதி.யெ.உ.உ. (யெ) சவ்.நாசகூ. (யெ) யோவா.அ.யெ. உ.பேதுரு.உ.உ.யெ.உ. வச.உ. நிதி.யெ.உ.உ.உ. உபா.கூ.அ. (யெ) நிதி.கூ.கூ. தானி.கூ.யெ. ரோ.கூ.யெ. க.கொரி.யெ.யெ. சவ்.நாசகூ. (யெ) அதி. க. தானி.கூ.உ.உ. உகொரி.உ.யெ.க. (உ) நிதி.யெ.உ.உ.

மிசத்தாரில் யிகியேவின் புத்திரனாகிய வெட்கனியா, எஸ்ருவை நோக்கி, நாங்கள் எங்கள் தேவனுடைய கட்டளையை மீறியோம், தேசத்துச் சனங்களுக்குள் புறச்சாதியில் ஸ்திரிகளை விவாகஞ்செய்தோம்; ஆளுநர் இதைக்குறித்து இலரவேலருக்குள்ளே நம்பிக்கையுண்டு.—ஆதலால் இப்பொழுது என் பிரபுவின் ஆலோசனையின்படிக்கும், எங்கள் தேவனுடைய கட்டளைக்குஞ்சி கெடுக்கினவர்களுடைய ஆலோசனையின்படிக்கும், அந்த ஸ்திரிகளையும், அவர்களிடத்திற் பிறந்த பிள்ளைகளையும் நள்ளிடம்படி, நாமம்முடைய தேவனிடத்தில் ஒரு உடன்படிக்கை பண்ணுவோம்வாரும்; இக்காரியம் வேதப்பிரமாணத்தின்படி செய்யப்படுவதாக.—எழுந்திரும்; இந்தக்காரியம் உம்முடையது: நாங்களும் உம்முடன் கூடுவோம்; நீர் உற்சாகங்கொண்டு இதைச்செய்யுமென்றான்.—அப்பொழுது எஸ்ரு எழுந்து, அந்தவாக்கின்படி செய்யும்பொருட்டு, பிரதான ஆசாரியர்களையும், லேவியாரையும், இலரவேலர் சகலாரையும் ஆணையிடவேண்டுமென்றான். அவர்கள் ஆணையிட்டார்கள்.

பின்பு எஸ்ரு தேவனுடைய ஆலயத்தின் சந்நிதியிலிருந்தெழுந்து, இவியாஜிப்பின் புத்திரனாகிய யோகானானுடைய அறையிற் பிரவேசித்தான்: அவன் சிறைபிடிக்கப்பட்டவர்களுடைய அதிகாரமத்தினியித்தம் துக்கமடைந்தபடியினால், அங்கே அப்பம் புசிக்கவுமில்லை, சலபானம் பண்ணவுமில்லை.—பின்பு சிறைமீண்ட சனங்கள் யெரூஷலேமில் கூடிவரவேண்டுமென்றும்;—அதிபதிகள் முதியோர்களென்னும் இவர்களின் ஆலோசனைப்படிக்கு மூன்று தினத்துக்குள்ளே வராதவனெவனோ, அவனுடைய பொருள்களையாவும் அபராதமாய் ஒப்பிக்கப்படவும், அவன் சிறைமீண்ட சனங்களின் சபையினின்று தள்ளப்படவும் வேண்டுமென்றும், யூதா, யெரூஷலேமெங்கும் பிரசித்தம் பண்ணினார்கள்.

அதனால் யூதாவினும் பேன்யாமீனிலுமுள்ள சகல சனங்களும், மூன்று தினத்துக்குள் யெரூஷலேமில் கூடினார்கள். அந்தத்தினம் ஒன்பதாமாதத்தின் இருபதாந்தினம்; எல்லாச் சனங்களும் இந்தக் காரியத்தினியித்தமும், பெருமறையினியித்தமும் நடுநடுங்கி, தேவனுடைய ஆலயத்தியில் இருந்தார்கள்.—ஆசாரியனாகிய எஸ்ரு எழுந்து, அவர்களை நோக்கி, நீங்கள் கட்டளையை மீறினீர்கள், இலரவேலருடைய அதிகாரமத்தை அதிகரிப்பிக்கும்படி, நீங்கள் அந்நியசாதிகளில் ஸ்திரிகளை விவாகஞ்செய்தீர்கள்.—ஆதலால் இப்பொழுது உங்கள் பிதாக்களின் தேவனாகிய யெகோவாவிடத்தில் உங்கள் பாவத்தை உணர்ந்து சொல்லி, அவரைப் பிரியப்படுத்தி, தேசத்துச் சனங்களினின்றும் அந்நியதேசத்து ஸ்திரிகளினின்றும் உங்களை வேறுபடுத்துங்களென்றான்.—

அப்பொழுது சகலசபையாரும் உரத்தசத்தத்தோடு உடைய உத்தரமாய், நீர் சொன்னபடி நாங்கள் செய்வோம்.—ஆளுநர் சனங்கள் அநேகர், இதுமாய் வகரிசாலம், ஆதலால் நாம் வெளியே நிற்கக்கூடாது, இது இரண்டொருநாளில் செய்யப்படுமே காரியமல்ல: இந்தக்காரியத்திலே கட்டளையினை வாகனாகிய நாங்கள் அநேகர்.—ஆதலால் சகலசபையாரின் அதிபதிகளும் நிற்க, நம்முடைய நகரங்களில் அந்நியதேசஸ்திரிகளை விவாகஞ்செய்தவர்கள் எவர்களோ, அவர்கள் அந்தநகரத்து முதியோரோடும், நீதிபதிகளோடும், நியமிக்கப்பட்டு சமயங்களிலே வருவார்களாக, இப்படி இந்தக்காரியத்தினியித்தம் எங்களுக்கு விரோதமாக மூன்று தேவனுடைய கோபம் நிவிர்த்தியாகுமென்றார்கள்.

இந்தக்காரியத்தில் அசாகேவின் புத்திரனாகிய யெரூஷலேமும், திப்பாவின் புத்திரனாகிய யாகசியவுமாத்கிரம் ஏற்படுத்தப்பட்டார்கள்: மிஸூல்லாமும், லேவியனாகிய ஷப்பிதாயியும், அவர்களுக்குத் தெரி செய்தார்கள்.—சிறைமீண்ட சனங்கள் விதிப்படி செய்தார்கள். ஆசாரியனாகிய எஸ்ருவும், தங்கள் தங்கள் பிதாவியசத்தின்படிக்கும், தங்கள் தங்கள் நாமத்தின்படிக்கும் வேறுபடுத்தப்பட்டவியசத்தலைவர்களும், பத்தாமாத முதல்தினத்தில் இந்தக்காரியத்தை விசாரிக்கத்தொடங்கினார்கள்.—முதல்மாத முதல் தினத்தில் அந்நியசாதியில் ஸ்திரிகளைக்கொண்டபுருஷரின் விசாரணையை முடித்தார்கள்.

ஆசாரியவியசத்தில் அந்நியசாதியில் ஸ்திரிகையினிவிவாகஞ்செய்தவர்கள் யோசாதாக்கின் புத்திரனாகிய யெரூவாவின் புத்திரரினும், அவன்சகோதரரினும்; மாதசெயா, எலீயேசர், யாமிப்ப, சிதலியா.—இவர்கள், தங்கள் தங்கள் ஸ்திரிகளைத் தள்ளிப்போடுவோமென்று கையெழுத்துக்கொடுத்ததமன்றி, குற்றவாளிகளாயிருந்தபடியால் தங்கள் குற்றத்தினியித்தமந்தையில் ஒவ்வொரு ஆட்டிக்கடாவையும், பலியிட்டார்கள்.—இம்மேர் உயிர் சந்ததியாரில்; அனானியும், சிபதியாவும்.—ஆர் உசியின் சந்ததியாரில்; மாதசெயா, இலீசா, ஷிமாயியா, யிகியேல், ஊசியா.—பஷ்கூரின் சந்ததியா உடரில்; இலீயோயேனும், மாதசெயா, இஷ்மாவேல், நிதனேல், யோசாபாத், ஏலாசா.—லேவியரில்; உகயோசாபாத், ஷிமியி, கேலத்தாவென்னும் பெயர்க்கொண்ட கேலாயா, பெதகியா, யூதா, எலீயேசர்.—பாடகரில்; இலியாஜிப்பர்; வாசுதாவலான உசரில்; ஷல்லும், தெலெம், ஊரி.—மற்ற இலரவேலருக்குள்: பாறேஷின் சந்ததியாரில்; ரமீயா, இசியா, மல்கியா, மியமின், எலீயேசார், மல்கீயா, பினாயா.—எலாமின் சந்ததியாரில்; மத்தனி உசயா, சகரியா, யிகியேல், அப்தி, யெரேமோத், இலியா.—சத்தாவின் சந்ததியாரில்; இலீயோ உசயேனும், இலியாஜிப்பர், மத்தனியா, யெரேமோத்,

(க) உ.நானா.கூ.கூ. அதி.க.ச. உபா.எ.உ.க. (ச) க.நானா.உ.அ.ய. (டு) சி.கி.டு.யெ. (ச) உபா.கூ.அ. (க) க.சா மு.யெ.யெ. (யச) யோச.எ.யெ.க. நீதி.உ.அ.யெ.க. வச.க. (யச) உ.நானா.கூ.யெ.அ. (யக) உ.இரா.யெ.யெ. க.நானா.உ.க. உ.ச. உ.நானா.கூ.யெ.அ. லேவி.க.ச.க.

உஅ சாபாத், அசீசா.—பேபாயின் சந்ததியாரில்; யோ
உக காணான், அனானிய, சாபாய், அத்லாய்.—பானீ
யின் சந்ததியாரில்; மிஆல்லாம், மல்லூக், அதா
கய யா, யாஆப், ஷெயால், ராமொத்.—பாகாத்மோ
வாபின் சந்ததியாரில்; அத்னா, கிலால், பினாயா,
மாசெயா, மத்தனியா, பெத்சலேல், பின்னூவி,
கக மனூஷெ.—ஆரீமின் சந்ததியாரில்; எலீயேசர்,
இஷியா, மல்கியா, ஷிமாயியா, ஷிமியோன்,—
கக பேன்யாமீன், மல்லூக், ஷிமரியா.—அஹூமின்
சந்ததியாரில்; மத்னாயி, மத்ததா, சாபாத், இலீப்
கசு பேயேத், யெரிமாய், மனூஷெ, ஷமியி.—பானீ
யின் சந்ததியாரில்; மாதாய், அமராம், யூவேல்,—

பினாயா, பேதியா, கிலூக,—வனியா, மிரே கக
மோத், இலியாஹீப்,—மத்தனியா, மத்னாயி, யா கக
சாய்,—பானீ, பின்னூவி, ஷிமியி,—ஷெலேமி கக
யா, நாதான், அதாயா,—மக்னாத்தபாயி, ஷாஷா சய
யி, ஷாராய்,—அசரேல், ஷெலேமியா, ஷிமரி சக
யா,—ஷல்லும், அமரியா, யோசேப்பு.—நேபோசஉசக
வின் சந்ததியாரில்; யெயீயேல், மத்திதீயா, சா
பாத், சிபீனா, யதாய், யோவேல், பினாயா.—இ சச
வர்கள் எல்லாரும் அந்நியசாகியில் ஸ்திரிகளை
விவாகம்பண்ணியிருந்தார்கள்: இவர்களில் சில
ருக்கு அவரவர் ஸ்திரிகள் பிள்ளைகள் பெற்றிருந்
தார்கள்.

நிகமியாவின் புத்தகம்.

க. அதிகாரம்.

க. நிகமியா யெரூஷலேமின் சீர்கேட்டையறிந்து துக்கித்து உபவாசஞ்செய்தல்: ௫. அவன் பிரார்த்தித்தல்.

அகலியாவின் புத்திரனாகிய நிகமியாவின் வாக்குகள். இருபதாம் வருஷம், கெஷ்லேயு மாதத்திலே, நான் ஐஷான் என்னும் இராசதானியிலிருந்தேன்.—அப்பொழுது என்சகோதரரில் ஒருவனாகிய அனானியும், யூதாசனங்களிற் சிலரும் வந்தார்கள்; சிறைப்பட்டோரில் மீந்திருந்த மீண்டுவெந்த யூதரையும், யெரூஷலேமையுக்குறித்து அவர்களிடத்தில் விசாரித்தேன்.—அதற்கு அவர்கள், என்னைநோக்கி, அந்தத்தேசத்தில் வசித்து மீந்திருக்கிற சிறைமீண்ட சனங்கள், மிகவுந்துயரமும் அவமானமுமுள்ளவர்களாயிருக்கிறார்கள்: யெரூஷலேமின் மதிவிடிந்துபோய்ற்று, அதின் வாசற்கதவுகள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டனவென்றார்கள்.

இந்தச்சொற்களைக்கேட்டபொழுது, நான் சிலநாள் உளுக்காந்திருந்து கண்ணீர்விட்டழுது, துக்கித்து, உபவாசஞ்செய்து, பரமண்டலத்திலுள்ள தேவனைநோக்கிப் பிரார்த்தித்து,—பரமண்டலத்திலுள்ள தேவனாகிய யெகோவாவே, நீ மகத்துவமும் பயங்கரமுமான தேவன், உம்மை நேசித்து உமது கட்டளைகளுக்கமைந்து நடக்கிறவர்களுக்காக உடன்படிக்கையைக்காத்துக் கிருபைசெய்துவருகிறீர்.—நான் இப்பொழுது உமதடியாராகிய இஸரவேல் சந்ததியாருக்காக, இரவும் பகலும் உம்மைநோக்கிப் பிரார்த்தனைசெய்கிறேன், இஸரவேல் சந்ததியாரும், நானும், என் பிதாவமிசத்தாரும் உமக்கு விரோதமாய்ச்செய்த பாவங்களை உணர்ந்துசொல்லுகிறேன்: இப்பொழுது உமதடியானாகிய நான்செய்கிற பிரார்த்தனைக்கு உமது செவியைச்சாய்த்து, உம்முடைய கண்களைத்திறந்தருளும்.—நாங்கள் உமக்கு விரோதமாய்த் துற்கிரியையைச்செய்தோம், நீர் உமது தாசனாகிய மோசேக்கிட்டகட்டளைகளையாகிலும், விதிகளையாகிலும், நியாயப் பிரமாணங்களையாகிலும் நாங்கள் காக்கவில்லை.—நீங்கள் கட்டளையையிறிதால், புறத்தேசத்தாருக்குள் உங்களைச் சிற அடிப்பேன்:—என்னிடத்தில் திருப்பி, என் கட்டளைகளைக்காத்து அவைகளின்படி நடப்பீர்களாகில், ஆகாயத்தின்கடைசி எல்லையில் உங்களிற் சிலர்தள்ளுண்டுபோயிருந்தாலும், அவர்களையும் நாள் அவ்வி

டத்தினின்றஞ்சேர்த்து, என் நாமத்தைஸ்தாபிக்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தானத்துக்குக் கொண்டுவருவேனென்று, நீர் உமது தாசனாகிய மோசேக்குச் சொல்லியவாக்கை நினைந்தருளும்.—நீர் உமது மகாபராக் கிரமத்தினாலும், வலிமையான கரத்தினாலும் மீட்டருளிய உமதடியாருஞ் சனங்களும் இவர்களே.—யெகோவாவே, உமதடியான்செய்கிற பிரார்த்தனைக்கும், உமது நாமத்துக்குப் பயப்படவிரும்பும் உமதடியார்செய்கிற பிரார்த்தனைக்கும், செவிசாய்த்தருளும்படி கெஞ்சுகிறேன்: இன்றைத்தினும் உமதடியானுக்கு அனுகூலஞ்செய்து, இந்த மனிதனுடைய பார்வையில் அடியேன் கட்டாட்சும்பெற அருளுமென்று வேண்டிக்கொள்ளுகிறேனென்றேன்: நான் இராசாவின் பாணபாத்திரதாரியாயிருந்தேன்.

உ. அதிகாரம்.

க. அந்தக்ஷஷ்டா நிகமியாவுடைய முகவிசனத்தின்காரணத்தை யறிந்து அவனை யெரூஷலேமுக்கு அனுப்பல்: ௬. அவன் அங்கே சேரும் பொழுது அவன்சத்தருக்கள் துக்கித்தல்: ௮. அவன் இராத்திரியில் இடிந்தமதிலை உற்றுப்பார்த்தல்: ௮. இடிந்தமதிலைத்திரும்பக்கட்டும்படி அவன் யூதரை ஏவல்.

அந்தக்ஷஷ்டா இராசா அரசாண்ட இருபதாம் வருஷம் நிராசாமாதத்தில் இராசாவின் சமூகத்தில் திராட்சரசயிருந்தபொழுது நான் அந்தத்திராட்சரசத்தை எடுத்து இராசாவிடத்திற்கொடுத்தேன். முன் ஒருபொழுதும் நான் அவன் சமூகத்தில் விசனமாயிருந்ததில்லை.—ஆனபடியால் இராசா என்னுடனே, உன்முகம் விசனமாயிருக்கிறதென்ன, வருத்தம்பாலக்காணவில்லை; இதுமனத் துக்கமேயன்றி வேறென்றும்ல்லவென்றான். அப்பொழுது நான் மிகவும் பயமடைந்து,—இராசாவைநோக்கி, இராசா சதாகாலமும் வாழ்க: என் பிதாக்களுடைய பிரேதவறைகள் இருக்கிற ஸ்தானமாகிய நகரம் பாழ்பட்டு, வாசற்கதவுகள் அக்கினியினால் தகிப்புண்டுகிடக்க, என்முகம் விசனமில்லாமல் இருப்பதென்படி யென்றேன்.—அதற்கு இராசா என்னிடத்தில், உன்கென்னவேண்டுமென்று கேட்க, நான் பரமண்டலங்களிலுள்ள தேவனைப் பிரார்த்தித்துக்கொண்டு,—இராசாவை நோக்கி, இராசாவுக்குப் பிரியமும் உமது சமூகத்தில் உமதடியானுக்குக்கட்டாட்சமூங்கிடைத்ததுண்டானால், யூதாவில் என்பி

(க. அதி. க.) அதி.ய.க. (க) அதி.உ.ய.எ. உ.இரா.உ.௫.ய. (௫) தானி.க.ச. யாத்த.உ.ய.ச. (ச) க.இரா.அ.உ.அ.உ.க. தானி.க.உ.ய. (எ) சநா.க.ச. தானி.க.௫. உபா.உ.அ.ய.௫. (அ) லேவி.உ.ச.க.க. உபா.உ.அ.ச.ச. (க) லேவி.உ.ச.க.க. உபா.ச.உ.க. உபா.க.ய.ச. (ய) உபா.க.உ.க. தானி.க.ய.௫. (யக) வச.ச. ஏசா.உ.ச.அ. எபி.ய.க.ய.அ. அதி.உ.க.—(உ. அதி. க.) எஸ்ரூ.எ.ச. அதி.க.ய.க. (உ) நீதி.ய.௫.ய.க. க.இரா.க.க.க. தானி.உ.ச.அதி.க.க.

தாக்களுடைய பிரேதவறைகளிருக்கிற நகரத்தையுடைய அல்லிவட்டத்துக்கு என்னை அனுப்பவேண்டுமென்றேன்.—அதற்கு இராசாவும் அவன்பக்கத்திலிருந்த அவன்மனைவியும் என்னைநோக்கி, உன்பிரயாணத்துக்கு எத்தனை நாள்செல்லும்; எப்பொழுது திரும்பிவருவாய் என்றுகேட்டார்கள். இராசா என்னை அனுப்பப் பிரியங்கொண்டபடியால், நான் ஒருசமயத்தைக் குறித்தேன்.—மேலும் நான் இராசாவைநோக்கி, இராசாவுக்குச்சம்மதமுண்டானால், நான் யூதாவுக்குப்போய்ச்சேரும்டும்என்னைவழிவிட்டனுப்பும்படி, நதிக்கப்புறத்திலுள்ள அதிகாரிகளுக்குப்பத்திரங்கள் தரவேண்டும்.—தேவாலயத்தைச்சேர்ந்த அரணின் வாசல்களுக்கும், நகரத்தின் மதிலுக்கும், நான் பிரவேசித்திருக்கும் வீட்டுக்கும் உத்திரங்கள் செய்யும்பொருட்டு, இராசாவின் வணம்பாவிப்பவனாகிய ஆசாப், மரங்களைத் தரும்படி அவனுக்கும் ஒரு பத்திரத்தரவேண்டுமென்றேன். தேவன் என்மேல்வைத்தகடாட்சத்தின்படி இராசா இவையெல்லாம் எனக்குத் தந்தார்.

இராசா சேர்ப்பதிகளையும் குதிரைவீரரையும் என்னுடன் அனுப்பினார். நான் நதிக்கப்புறத்திலுள்ள அதிகாரிகளிடத்திலவந்து, இராசாவின் பத்திரங்களை அவர்களிடத்திற் கொடுத்தேன்.—இவரவேல் சந்ததியாருக்கு நன்மை செய்யும்படி ஒருமனிதன் வந்திருக்கிறானென்னுஞ் செய்தியை, ஒரோனியனாகிய சன்பல்லாத்தும் அம்மோனியனாகிய தோபியாவென்னும் அடிமையுட்கேட்டபொழுது மிகவும் விசனப்பட்டார்கள்.—நான் யெரூஷலேமிலேசேர்ந்தேன்.

யெரூஷலேமிலே நான் செய்யும்படி எந்தேவன் என் இருதயத்திலின்னதை யுணர்ந்திலே ரென்று நான் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை: மூன்றுநாள்சென்றபின், நானும் என்னுடன் இருந்தசிலரும் இராத்திரியில் எழுந்தோம்; நான் ஏறினமிருகமேயன்றி வேறொருமிருகமும் என்னிடத்திலில்லை.—நான் அன்றிராத்திரியிலே தாழ்ந்த பூமிக்குப் போகிறவாசல் வழியாய்ப்புறப்பட்டு, வலுசுருப்பத்தரவைக்கடந்து, குப்பைவாசல்வரைக்கும்போய், இடிக்கப்பட்ட யெரூஷலேமின்மதில்களையும் அக்கினியினூக்கட்டெரிக்கப்பட்ட வாசற் கதவுகளையும் பார்த்துக்கொண்டேன்.—நீசூற்றின்வாசலுக்கும் இராசாவின் குளத்துக்கும்போனேன்: அவ்விடத்திலே நான் ஏறிப்போன மிருகஞ்செல்ல வழியில்லை.—அதினூல் நான் இராத்திரியிலே சிறுநீர்நீன் கரையிலேபோய், மதிலைப்பார்த்துக்கொண்டு திரும்பி, தாழ்ந்த பூமிவாசலாலேவந்துவிட்டேன்.—நான் எங்கேபோனேனென்றும் என்னசெய்தேனென்றும் அதிகாரிகளுக்குத்தெரியவில்லை; இதைநான்

அதுவரைக்கும் ஆசாரியர்களுக்காகிலும், பிரபுகளுக்காகிலும், அதிகாரிகளுக்காகிலும், மற்றவையெல்லாம் காரருக்காகிலும், யூதரில் எவர்களுக்காகிலும் சொல்லவாயில்லை.

பின்பு நான் அவர்களைநோக்கி, நாம்சீர்கெட்ட யெரூஷலேமையில் அகப்பட்டோம், யெரூஷலேம்பாழாய்ப்போயிற்று, அதின்வாசற்கதவுகள் அக்கினியினூக்கட்டெரிக்கப்பட்டன, இது கண்டிருக்கிறீர்கள்: ஆதலால் இனிநமக்கு நிந்தனைவராதபடி யெரூஷலேமின் மதிலைக்கட்டுவோம் வாருங்களென்றேன்.—மேலும் எனக்கு நன்மையெய்யென்று செய்துமே தேவன் செய்த அனுக்கிரகத்தையும் இராசா எனக்குச்சொன்ன வாக்குகளையும் விபரித்தேன். அப்பொழுது அவர்கள், நாம் எழுந்தகட்டுவோம்வாருங்களென்றார்கள். இவ்விதமாய் அவர்கள் இந்த நற்கிரமையினியித்தந்தங்கள் களைத் திட்டப்படுத்தினார்கள்.—ஒரோனியனாகிய யெசன்பல்லாத்தும், அம்மோனியனாகிய தோபியாவென்னும் அடிமையும், அரபியனாகிய கெஷெமும் இதைக்கேள்விப்பட்டபொழுது, நீங்கள் செய்கிறகாரியமென்ன, இராசாதுரோகஞ் செய்யப்போகிறீர்களாவென்று சொல்லி, எங்களைப்பிரகாசஞ்செய்து, அலட்சியம்பண்ணினார்கள்.—அப்பொழுது நான் அவர்களுக்கு உத்தரமாய், உயிரமண்டலத்திலுள்ள தேவனானவர் எங்களை அனுகூலப்படுத்துவார்; ஆதலால் அவருடைய பணிவிடைக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்: உங்களுக்கோ யெரூஷலேமிலே பங்குமில்லை, அதிகாரமும்மில்லை, ஞாபகக்குறியுமில்லையென்றேன்.

ந. அதிகாரம்.

மதிலைக்கட்டுகிறவர்களுடைய நாமத்தையும் அவரவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட ஸ்தானங்களையும் விவரித்தல்.

பின்பு பிரதான ஆசாரியனாகிய இலியாஷீப்பும் அவன்சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக்கட்டி, அவர்கள் அதின் கதவுகளைநிறுத்திப் பிரதிஷ்டைபண்ணினார்கள்; மேயாகோபுரத்தொடங்கி அனனேல் கோபுரம் வரைக்குமே பிரதிஷ்டைபண்ணினார்கள்.—அவர்களுக்கே இயரீகோசன்க்கட்டினார்கள். அவர்களுக்கே இயரீயின் புத்திரனாகிய சக்கூர்கட்டினான்.—அசேலா வமிசத்தார் மச்சவாசலைக்கட்டி, அதற்கு உத்திரங்களைவைத்து, கதவுகளும், அவைகளுக்குப்பூட்டுக்களுந் தாழ்களுமிட்டார்கள்.—அவர்களுக்கே கோசுவின் பெளத்திரனும் ஊரியாவின் புத்திரனாகிய மிரேமோத்புதுப்பித்தான். அவர்களுக்கே மிஷெஷுபேலின் பெளத்திரனும் பெரிக்காயாவின் புத்திரனாகிய மிஷூல்லாம்புதுப்பித்தான். அவர்களுக்கேபாலவின் புத்திரனாகிய சாதோக் புதுப்பித்தான்.—அ

(க) அதி. இ. யெ. ச. (அ) அதி. க. எ. எஸ். ரு. இ. (ய) வ. ச. ய. அ. (ய) எஸ். ரு. அ. க. உ. (ய) உ. நாளா. உ. ச. க. அதி. க. க. (ய) அதி. க. ய. இ. (ய) உ. சா. மு. ய. இ. உ. க. எரே. க. ச. ய. (ய) அதி. க. க. ச. க. ச. ய. க. எரே. உ. ச. க. எசே. க. இ. ய. ச. ய. இ. (ய) உ. சா. மு. உ. எ. (ய) ச. க. எ. ச. ச. (உ) எஸ். ரு. ச. க.—(க) அதி. க. அதி. ய. உ. ய. யோவா. இ. உ. அதி. ய. உ. க. க. எரே. க. க. அ. ச. க. ய. ச. ய. (உ) எஸ். ரு. உ. க. ச. (க) உ. நாளா. க. க. ய. ச. ச. ய. (இ) நியா. இ. உ. க.

வர்களருகே தெக்கோயர் புதுப்பித்தார்கள்; அவர்கள் பிரபுகனோ தங்கள் ஆண்டவரின் கிரியைக்குத்தவர்கள் கழுத்தைக்கொடுக்கவில்லை.—பசேயாக்கின் புத்திரனாகிய யோயதாவும் பிசொநீயாவின் புத்திரனாகிய மிஜூல்லாமும் பழையவாசலைப் புதுப்பித்து, அதற்கு உத்திரங்கன்வைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும் தாழ்களையுமிட்டார்கள்.—அவர்களருகே கிபியோனியனாகிய மிலத்தியாவும், மேரோனாகிய யாதோனும், நதிக்கிப்புறத்திலுள்ள அதிகாரருக்கு அநீனராகிய கிபியோனியரும், மிஸ்பாவியரும் புதுப்பித்தார்கள்.—அவனருகே தண்டாரில் ஒருவனாகிய அராயாவின் புத்திரனான ஊசியெல் புதுப்பித்தான். அவனருகே கந்தவர்ந்தகரில் ஒருவனுடைய புத்திரனாகிய அனனியபுதுப்பித்தான், அவர்கள் விசாலமதிவ்வரைக்கும் யெருஷலேமைத் திடப்படுத்தினார்கள்.—அவர்களருகே யெருஷலேம் நகரத்தின் பாதிப்பங்குக்கு அதிகாரியாகிய ஊரின் புத்திரனான ரெபாயா புதுப்பித்தான்.—அவர்களருகே அருமாய்ப்பின்புத்திரனாகிய யெதாயா தன்வீட்டிற்கு எதிராயுள்ளதைப் புதுப்பித்தான். அவனருகே அஷுப்பீனிய வின் புத்திரனாகிய அம்றாஷ புதுப்பித்தான்.—ஆரீயின் புத்திரனாகிய மல்கியாவும், பாகாத்மோவாபின் புத்திரனாகிய அஜூப்பும் மற்றப்பங்கையும் சூனிகளின்கொத்தனத்தையும் புதுப்பித்தார்கள்.—

௨௨ அவனருகே யெருஷலேமின் பாதிப்பங்குக்கு அதிகாரியாகிய அலோகேஷின் புத்திரனான ஷல்லமும் அவன் புத்திரிகளும் புதுப்பித்தார்கள்.—

௨௩ அனூனும் சனோகாவாகிகளும் தாழ்ந்தபூமியின் வாசலைப் புதுப்பித்தார்கள்; அவர்கள் அதைக்கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுக்களையும், தாழ்களையுமிட்டுக்குப்பை வாசலும் மெசுவரில் ஆயிரமுறும் புதுப்பித்தார்கள்.—பேதக்கேரேயின் ஒருபங்குக்கதிகாரியாகிய ரோகாப்பின்புத்திரனாகிய மல்கியாகுப்பைவாசலைப் புதுப்பித்தான்; அவன் அதைக்கட்டி, அதற்குக் கதவுகளையும், பூட்டுக்களையுந்தாழ்களையுமிட்டான்.—

௨௪ மிஸ்பாவின் ஒருபங்குக்கதிகாரியாகிய கொல்லோசெயின்புத்திரனான ஷல்லமும் ஊநீர் ஊற்றின் வாசலைப் புதுப்பித்தான். அவனதைக்கட்டி, மூடி, அதின் கதவுகளையும், அதின்பூட்டுக்களையும், அதின் தாழ்களையுமிட்டான்; தாவீதின் நகரத்தைவிட்டு இறங்குகிறபடிக்கம்மட்டும் இராசாவின் சிங்காசனத்தைச் சேர்ந்த சிலோவாவானனுக்குள்ளத்தின் மதிலைப் புதுப்பித்தான்.—

௨௫ அவனருகே பேதக்குரின் பாதிப்பங்குக்கு அதிகாரியாகிய அஸ்பூக்கின் புத்திரனாகிய நிகிமியா, தாவீதின் பிரேதவறைகளுக்கு முற்புறத்திலுள்ள இடமட்டாகவும், உண்டெண்ணப்பட்ட குளமட்டாகவும் வீரவான்களுடைய வீடுமட்டாகவும் புதுப்பித்தான்.—

௨௬ அவனருகே லேவியரில் பாணீயின்புத்திரனாகிய ரேகூம்

புதுப்பித்தான். அவனருகே கேயிலாவின் பாதிப்பங்குக்கதிகாரியாகிய அஷுபியா தன் பங்கைப் புதுப்பித்தான்.—

௨௭ அவனருகே அவன்சகோயி தானும் கேயிலாவின் பாதிப்பங்குக்கு அதிகாரியாகிய எநைத்தின் புத்திரனுமாகிய பாவாய்புதுப்பித்தான்.—

௨௮ அவனருகே மிஸ்பாவின் அதுவிகாரியாகிய யேனூவாவின் புத்திரனான எட்சர், மதிவின் கோடியிலுள்ள ஆயுத சாலைக்குப்போகிற வழிக்கு எதிர்ப்புறத்திலுள்ள மற்றப்பங்கைப் புதுப்பித்தான்.—

௨௯ அவனருகே சாபாயின் புத்திரனாகிய பாருக், மதிவின் கோடியினின்றும் பிரதான ஆசாரியனாகிய இலியாஜிப்பின் வீட்டுவாசல்வரைக்கு முள்ள மற்றொரு பங்கைப் புதுப்பித்தான்.—

௩௦ அவனருகே கோசுரின் பெபத்திர உசனும் ஊரியாவின் புத்திரனுமாகிய மிரேமோத், இலியாஜிப்பின் வீட்டுவாசற்படிதொடங்கி அவனுடைய வீட்டின் கோடிமட்டுமீறுக்கிற பிள்ளை ஒருபங்கைப் புதுப்பித்தான்.—

௩௧ அவனருகே சமஉலபூமியிலுள்ள சனங்களாகிய ஆசாரியர்கள் புதுப்பித்தார்கள்.—

௩௨ அவனருகே பென்யாமீனும் அஜூப்பும் தங்கள்வீட்டில் எதிர்ப்புறத்திலுள்ளதைப் புதுப்பித்தார்கள். அவனருகே அனனியாவின் பெளத்திரனும் மாசேயாவின் புத்திரனுமாகிய அசரியா தன்வீட்டுக்குச் சமீபத்திலுள்ளதைப் புதுப்பித்தான்.—

௩௩ அவனருகே எநைத்தின் புத்திரனாகிய பின்னூவி, அசரியாவின் வீடுதொடங்கி மதிவின் கோடியின் வளைவுவரைக்கு முள்ள மற்றஸ்தானத்தைப் புதுப்பித்தான்.—

௩௪ பின்பு ஊசா உரீயின் புத்திரனாகிய பாலால், வளைவின் சமீபத்திலும், சிறைச்சாலையின் பிராகாரத்துக்குச் சமீபத்திலும், இராசாவின் உயர்ந்தவீட்டிற்கு வெளியேயிருக்கிற கோபுரத்திலுமுள்ள மதிலைப் புதுப்பித்தான். அவனருகே பாரேஷின் புத்திரனாகிய பிதாயா புதுப்பித்தான்.—

௩௫ நிதீனியர், உசகீழ்த்திகைக்கு நேரே தண்ணீர் வாசலுக்கெதிர்ப்புறத்திலும் வெளிசே இருக்கிற கோபுரவரைக்கு முள்ள ஒபேலிலே வாசம்பண்ணி, அதைக்கட்டினார்கள்.—

௩௬ அவர்களருகே தெக்கோயர், வெளையின்புறத்திலுள்ள பெரிய கோபுரத்தைச் சேர்ந்த மற்றஸ்தானத்தை ஒபேலின் மதில் வரைக்கும் புதுப்பித்தார்கள்.—

௩௭ குதிரைவாசலுக்கப்பால் ஆசாரியர்கள் ஒவ்வொருவரும், தம் தம் வீட்டுக்கெதிர்ப்புறத்திலுள்ளதைப் புதுப்பித்தார்கள்.—

௩௮ அவர்களருகே இம்மேரின் புத்திரனாகிய சா உசோத் தன்வீட்டுக்கெதிர்ப்புறத்திலுள்ளதைப் புதுப்பித்தான். அவனருகே கீழ்த்திகைவாசற் காவலாளனாகிய வெசுகனியாவின் புத்திரனாகிய ஷிமாயியா புதுப்பித்தான்.—

௩௯ அவனருகே வெசுலேமி ஈயாவின் புத்திரனாகிய அனனியவும் சேலாப்பின்புத்திரனாகிய அனூனும் வேறொருபங்கைப் புதுப்பித்தார்கள். பின்பு பெரிசாயாவின் புத்திரனாகிய மிஜூல்லாம் தன் அறைக்கெதிர்ப்புறத்தி

(ச) அதி.௨௨.௩௩. (எ) அதி.௨.௨. (அ) அதி.௨.௨.௩௩. (ஓ) அதி.௨.௨.௩௩. (ஈ) அதி.௨.௨.௩௩. (ஐ) அதி.௨.௨.௩௩. (ஊ) உ.இரா.௨.௨.௨.௨. ஏ.சா.௨.௨.௨.௨. (ஓ) உ.நாளா.௨.௨.௨. (உ) எ.ரே.௩.௨.௨. (உ) எஸ்.ர.௨.௨.௨.௨.௨.௨.௨.௨. அதி.௨.௨.௩.௩. அதி.௨.௨.௩.௩. (௨௮) உ.இரா.௨.௨.௨.௨. எ.ரே.௩.௨.௨.

௧௧ லுள்ளதைப் புதுப்பித்தான்.—அவனருகேதட்டா
 னின் புத்திரனாகிய மல்கியா, நிதீனியரும் வர்த்
 தகருமானவர்களுடைய ஸ்தானமட்டும் மிப்
 ௧௨ காட்வாசலுக்கெதிர்ப் புறத்திலுள்ள கோடியின்
 மேல் வீடுமட்டாகவும் புதுப்பித்தான்.—கோடி
 யிலுள்ள மதிலுக்கும் ஆட்வொசலுக்கும் இடை
 யிலுள்ள ஏற்றத்தைத் தட்டாரும் வர்த்தகரும் பு
 துப்பித்தார்கள்.

௪. அதிகாரம்.

௧. சத்துருக்களின் நிற்கையைக்காட்டல்: எ. சத்
 துருக்களினியித்தம் காவலாளரை நியமித்தல்:
 ௨. தொழிற்காரருடைய கையில் ஆயுதங்க
 ளைக்கொடுத்தல்: ௩. நிகமியாசனங்களுக்கு
 ஆலோசனைசொல்லல்.

௩. நாங்கள்மதில் கட்டுகிறதைச்செய்யவல்லாத் கேள்
 விப்பட்டபொழுது கோபித்து, மிகவுங்குரோ
 ௪ தங்கொண்டு,—தன் சகோதரருக்கும் ஷமாரியா
 வின் சேனைகளுக்குமுன்பாக, பெலவீனமான
 இந்த யூதர்கள் ஏதையச்செய்கிறார்கள்; இவர்கள்
 தங்களுக்குக் கோட்டை கட்டிக்கொள்ளுவார்களா;
 இவர்கள் பலியிடுவார்களா; ஒருநாளிலே
 வேலைகளைச்செய்து முடிப்பார்களா; மண்மெடு
 களிலிருந்துஎளிக்கப்பட்ட கற்களைச்சீர்ப்படுத்தி
 ௬ வாரங்களையெழுதெய்வையெய்திநித்தான்.—
 அவனருகேநின்ற அம்மோனியனாகிய தோபி
 யா, அவர்கள் கட்டினாலும், அதின்வழியாய் ஒரு
 ௪ நாளி ஏறிப்போனால் அவர்கள் கல்மதில் இடிந்
 துவிழுமென்றான்.—எங்களுடைய தேவனே,
 எங்களுக்குச் செவிதந்தருளும், நாங்கள் அவ
 மதிக்கப்பட்டிருக்கிறோம்: இவர்கள்செய்த அவ
 மானத்தை இவர்கள்மேற் திருப்பிவிடும், சிறை
 பிடிக்குந் தேசத்தாரிடத்தில் இவர்களைக்கொள்
 ௮ ளைப்பொருளாக ஒப்பித்துவிடும்.—இவர்கள் கட்
 டுகிறவர்களின்முன்பாக உம்மைக் கோப்ப
 படுத்தினார்கள்: ஆதலால் இவர்களுடைய பாவத்
 தைமறைக்கவேண்டாம், இவர்கள் குற்றத்தை
 உமதுபார்வைக்குத்துடைக்கப்படவிடாதிரும்.—
 ௬ இப்படி நாங்கள்மதிலைக்கட்டினோம்,சனங்கள்
 வேலையைச்செய்யவிரும்பினபடியினால், எல்லா
 மதியையும் பாதிசெய்யக் கட்டிமுடித்தோம்.

௭ யெரூஷலேமின் மதில்கள் கட்டிஎழுப்பப்
 பட்டதையும் இடிவுகள்அடைபட்டதையும் சன்
 பல்லாத், தோபியா, அரபியர், அம்மோனியர்,
 அஷ்தோத்தியர் என்னும் இவர்கள்கேள்விப்பட்
 ௮ டபொழுது மிகவுங் குரோதங்கொண்டு,—யெ
 ரூஷலேமுக்கு விரோதமாயுத்தஞ்செய்வதற்கும்
 வேலையைத் தடைப்படுத்துவதற்கும் வரும்படி,
 எல்லாருமாகக்கூடி ஒப்பந்தம்பண்ணினார்கள்.—
 ௬ அதினால் நாங்கள் எங்கள் தேவனைநோக்கிப்பி
 ரார்த்தித்து, இரவும் பகலும் அவர்கள் நிமித்தம்
 ௩ காவலாளரை ஏற்படுத்தினோம்.—யூதையர்,சமை
 காரர்மெலிவடைந்திருக்கிறார்கள், பாழ்மெடுமி

குதியாயிருக்கின்றது, எங்களாலே மதில்கட்ட
 முடியாதென்றார்கள்.—எங்களுடைய சத்துருக்
 ௩ களோ, நாங்கள் அவர்களுக்குள்வந்து அவர்க
 ளைக்கொலைசெய்து அவர்கள்வேலையை ஒழியப்
 பண்ணும்வரைக்கும், அவர்களறியாமலும் பாரா
 மலுமிருப்பார்கள் என்றார்கள்.—அவர்களுக்குள் ௩௨
 னேவசெய்த யூதர்கள் எங்களிடத்தில்வந்து, எங்
 களுடனே, அவர்களிருக்கிற சகல இடங்களி
 னின்றும் உங்களுக்கு விரோதமாய்ப் புறப்படு
 வார்களென்று பத்துமுறைசொன்னார்கள்.

ஆதலால் நான், மதிலுக்குப்பின்னே கீழ்ப்பு ௩௬
 நத்திலும் மேற்புறத்திலும், சனங்களை அவரவர்
 குடும்பத்தின்படி கட்டத்தோடும், ஈட்டியோடும்,
 வல்லோடும்ஏற்படுத்தினேன்.—நான்பார்த்தபின் ௩௪
 பு எழுந்து, பிரபுகளையும், அதிபதிகளையும், மற்
 ௩ ர்சனங்களுக்கும்நோக்கி,நீங்கள் அவர்களுக்குப்
 பயப்படவேண்டாம்: மகத்துவமும் பயங்கரமு
 முள்ள யேகோவாவை நினைந்துகொள்ளுங்
 ௩ கள், உங்களுக்கோதரர்,புத்திரர்,புத்திரிகள்,மனை
 வியர், குடும்பத்தார் இவர்களுக்காயுத்தஞ்செய்
 யுங்களென்றேன்.—நாங்கள் அவர்களுடைய அயு
 ௩ திப்பிராயத்தைஅறிந்தோமென்றும், தேவன் அவ்
 ௩ வர்களுடைய ஆலோசனையை அபத்தமாக்க்கின
 ௩ ரென்றும் எங்கள் சத்துருக்கள் கேள்விப்பட்ட
 ௩ பொழுது, நாங்கள் அனைவரும் எங்கள் எங்களு
 ௩ டையவேலையைச்செய்ய மதிலினிடத்துக்குத்தி
 ௩ ரும்பினோம்.—அந்நாளும்முதற்கொண்டு என்பணி ௩௬
 ௩ விடைக்காரரில் பாதிப்பேர்வேலைசெய்தார்கள்,
 மற்றைப்பாதிப்பேர் ஈட்டிகளையும்,பரிசைகளையும்,
 ௩ விற்களையும், போர்க்கவசங்களையும் தரித்தி
 ௩ ருந்தார்கள்; அதிபதிகள் யூதாவயிசத்தாருக்குப்
 ௩ பிற்புறத்தில் நின்றார்கள்.—மதிலின்மேற் கட்டி ௩௭
 ௩ னவர்களும், சமைசுமந்தவர்களும், சமை ஏற்றி
 ௩ னவர்களுமாகிய யாவரும், ஒருகையினால்வேலை
 ௩ யைச்செய்து, மற்றக்கையினால் ஆயுதம் பிடித்தி
 ௩ ருந்தார்கள்.—கட்டுகிறவர்கள் ஒவ்வொருவரும் ௩௮
 ௩ தங்கள் தங்கள் கட்டத்தை அரையிலே கட்டிக்
 ௩ கொண்டுகட்டுவார்கள். எக்காளமுதினவன்என்
 ௩ சமீபத்தில்நின்றான்.

நான், பிரதானிகளையும், அதிபதிகளையும், மற்ற ௩௯
 ௩ ர்சனங்களையும் நோக்கி, வேலை பாரமும் பெ
 ௩ ரிதாமாயிருக்கின்றது, நாம் மதிலின் மேல் ஒருவ
 ௩ ருக்கொருவர் சிதறண்டுகூராமாயிருக்கிறோம்.—
 ஆதலால் நீங்கள் எக்காளத்தொனியை எவ்விடத் ௩௩
 ௩ திலேகேட்பீர்களோ, அவ்விடத்தில் எங்களிடத்
 ௩ திலே கூடிவாருங்கள், நம்முடைய தேவன் ந
 ௩ மக்காக யுத்தஞ்செய்வார் என்றேன்.—இவ்வித ௩௯
 ௩ மாய் நாங்கள் வேலையைச் செய்திருந்தோம்: வி
 ௩ டியற்காலமுதல் நட்சத்திரத் தோன்றும் வரைக்
 ௩ கும் பாதிப்பேர் ஈட்டிகளைப்பிடித்துக்கொண்டு
 ௩ நிற்பார்கள்.—பின்னும் அந்தச் சமயத்தில் நான் ௩௯
 ௩ சனங்களைநோக்கி, சனங்கள் இரவிலே நமக்குக்

(௪. அதி. ௧.) அதி.௨.௩.௩௬. (௬) அதி.௨.௩.௩௬. (௪) சங்.௧௩.௬.௪. சங்.௧௬.௩௨. நிதி.௬.௬.௪. (௮) சங்.௧௬.௨௭, ௨௮. எரே.௩.௮.௨௬. (அ) சங்.௮.௬.௪,௭. (௬) சங்.௧௩.௩.௩. (௩) எண்.௩.௬.௬. உபா.௧.௨௬. உபா.௩.௩.௭. உ.௪௪ மு.௩.௩.௨. (௩) யோபு.௩.௩.௨. (௨௩) யாத்.௩.௪.௩.௪,௨.௩. உபா.௧.௬.௩. யோச.௨.௬.௩.

காவல்பண்ணுவதற்கும், பகலிலே வேலைசெய்வதற்கும், ஒவ்வொருவனுந்தன் தன் பணிவிடைக்காரருடன் யெருஷலேமில் இராத்தங்கவேண்டுமென்றேன்.—ஆதலால் நானும், என் சகோதரரும், என் பணிவிடைக்காரரும், என்னைப்பின்பற்றியகாவலாளரும் வஸ்திரங்களைக்களையவில்லை, தேயக்கமாதிரித் தளைந்தோம்.

௫. அதிகாரம்.

க. சனங்கள் கலகஞ்செய்தல்: சு. நிகமியா பறிகாரரைக்கண்டித்து உத்தரவாதம்செய்யும்படி கட்டளையிடல்: டி. அவன் அதிபதிக்குரிய சம்பளத்தை வாங்காமலிருந்தும் தன்பொருளினால் அநேகசனங்களை யாதரித்தல்.

சனங்களுக்குள்ளும் அவர்களின்மனைவியருக்குள்ளும் அவர்கள் சகோதரராகிய யூதருக்கு விரோதமாக ஒருபெரிய கலகமுண்டாயிருந்தது.—அவர்களிற்சிலர், எங்களுடையபுத்திரரும் புத்திரிகளும் அநேகர், ஆதலால் நாங்கள் புகித்துச் சீவிக்கும்படி தானியத்தை வாங்குகிறோமென்றார்கள்.—வேறுசிலர், நாங்கள் பஞ்சகாலத்தில் எங்களுடைய வயல்நிலம், திராட்சத்தோட்டம், வீடு இவைகளை ஈடாகக்கொடுத்துத்தானியத்தைவாங்கிக்கொண்டோமென்றார்கள்.—இன்னுஞ்சிலர், இராசாவின் இறையினிமித்தம் எங்களுடைய வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் ஈடாகக்கொடுத்துத் திரவியம்வாங்கினோம்.—எங்கள் சீர்தங்கள் எங்கள்சகோதரர்சீர்தங்கள்போலிருக்கின்றன, எங்கள்பிள்ளைகள் அவர்கள்பிள்ளைகள் போலிருக்கின்றன: பாருங்கள், எங்கள்புத்திரர் புத்திரிகளை அடிமைத்தனத்துக்கு உட்படுத்துகிறோம், எங்கள்புத்திரிகளிற்சிலர் இப்பொழுதும் சிறைப்பட்டார்கள்: எங்களுடைய வயல்களும் திராட்சத்தோட்டங்களும் மற்றவர்கள்வசத்திலிருக்கின்றன; ஆதலால் அவர்களைவிடலையாக்க எங்களால்முடியாதுஎன்றார்கள்.

அவர்களுடைய கலகத்தையும் இந்தச்சொற்களையும் நான் கேள்விப்பட்டபொழுது மிகவுங்கொப்பங்கொண்டேன்.—நான் எனக்குள் ஆலோசனை பண்ணினபின்பு, பிரதானிகளையும் அதிகாரிகளையுங்கடிந்து, அவர்களைநோக்கி, நீங்கள்யாவரும் உங்கள் சகோதரரிடத்தில் அநியாயவட்டிவாங்குகிறீர்கள் என்று சொன்னதும்ன்றி, அவர்களுக்கு விரோதமாய் ஒரு பெரியசபைகூடவும்செய்தேன்.—பின்பு அவர்களைநோக்கி, நாங்கள் புறத்தேசத்தாரகையில் விற்றப்பட்ட யூதராகிய எங்களுடையசகோதரரை எங்களால் இயன்றமாதிரி விடுதலையாக்கினோம்; இனி நீங்கள் உங்கள் சகோதரரையும் விற்றப்போகிறீர்களா; அவர்கள் எங்களுக்கு விலைப்படுத்தப்படலாமாவென்றேன்: அதற்குஅவர்கள் ஒருமறுமொழியும் சொல்லவகையில்லாமல் பேசுகிறுந்தார்கள்.—

பின்னும்நான், நீங்கள்செய்கிறது நல்லதல்ல; அந்நியதேசத்தாராகிய எங்கள் சத்தாருக்களின் நிந்தனையைக்கேட்டு எங்கள் தேவனுக்குப்பயந்து நடப்பது உங்களுக்கடமையல்லவா.—நானும், என் சகோதரரும், பணிவிடைக்காரரும் அவர்களிடத்தில் திரவியத்தையும் தானியத்தையும் பெற்றுக்கொள்ளவும் கூடும்: இந்த அநியாயவட்டிவாங்குவதைத் தள்ளிவிடும்படி நான் உங்களை வேண்டுகிறேன்.—நீங்கள் அவர்களிடத்தில்வாங்குகினவயல்களையும், திராட்சத்தோட்டங்களையும், சீதவிருட்சத்தோட்புக்களையும், அவர்கள் வீடுகளையும், திரவியம், தானியம், திராட்சரசம், எண்ணெய் என்னும் இவைகளில் ஞாற்றிலொருபங்கையும், இன்றைத்தினம் அவர்களுக்கு மீண்டுங்கொடுத்துவிடும்படி கேட்கிறேனென்றேன்.—அப்பொழுது அவர்கள், நாங்கள் மீண்டுங்கொடுப்போம், அவர்களிடத்தில்ஒன்றுக்கேட்கமாட்டோம்; நீர் சொல்லியபடி செய்வோமென்றார்கள். பின்பு நான் ஆசாரியர்களை வரவழைத்து, இந்த வாக்குத்தத்தின்படி செய்யும்பொருட்டு அவர்களிடத்தில் ஆணைவாங்கினேன்.—பின்பு நான் என்வஸ்திரத்தையுதறி, இந்தவாக்குத்தத்தத்தைக் காத்துக்கொள்ளாமலிருக்கிறவனெவனோ, அவனைத் தேவன் அவனுடையவீட்டிலும் அவனுடைய பிரயாசப்பலனிலும் நின்று இவ்விதமாயுதறிவிடுவாராக, அவனிப்படியே உதறப்பட்டு வெறுமையாயிருப்பான் என்றேன். அதற்குச் சபையார்யாவரும் ஆமென் என்றுசொல்லி, யெகோவாவைத் துதித்தார்கள். சனங்கள் அந்தவாக்குத்தத்தத்தின்படி செய்தார்கள்.

நான் யூதாதேசத்தில் அவர்களுக்கு அதிகாரி யெயாக ஏற்படுத்தப்பட்ட இருபதாம் வருஷத்தொடங்கி அந்தக்ஷஷ்தா இராசா அரசாண்டமுற்பத்திரண்டாம் வருஷம்வரைக்குமுள்ள பன்னிரண்டுவருஷம், நானும் என்சகோதரரும் தேசாதிபதிக்கேற்ற ஆகாரத்தைப் புகிக்கவில்லை.—எனக்குமுன்னிருந்த அதிகாரிகளோ சனங்களுக்குப்பாரமாயிருந்து, அவர்களிடத்தில் நாற்பது வேக்கல் வெள்ளியையேயன்றிப் போசனபதார்த்தத்தையும் திராட்ச இரசத்தையும் வாங்கினார்கள்; அவர்கள் வேலைக்காரருஞ்சனங்களை ஆண்டவந்தார்கள்: நான் தேவனுக்குப் பயந்தபடியால் அப்படிச்செய்யவில்லை.—நான் நித்தமும் இந்த மதிவின்வேலையிலே முயன்று நின்றேன், கொஞ்சநிலமும்நாங்கள் கிரயத்துக்குவாங்கவில்லை: என் பணிவிடைக்காரருல்லாரும் அவ்விடத்தில்வேலையிலேகூடியிருந்தார்கள்.—அன்றி யெயாக எங்களுக்கு நான்குதிசையிலுமுள்ள அந்நியதேசத்தார்மத்தியினின்றும் எங்களிடத்தில் வந்தவர்கள்தவிர, யூதாசனங்களும் அதிகாரிகளுமாகிய ஞாற்றைம்பதுபேர் என் போசனபீடத்தில்

(உக) நியா.௫.யக.—(௫. அதி. க.) ஏசா.௫.எ.லேவி.௨௫.௩௫.௩௬.௩௭. உபா.௫.௭. (௫) ஏசா.௫.௭.யாத்.௨௧.௭. லேவி.௨௫.௩௬. (ஏ) யாத்.௨௨.௨௫. லேவி.௨௫.௩௬. எசேக்.௨௨.௨௨. (அ)லேவி.௨௫.௪௮. (க)லேவி.௨௫.௩௬. உ. சாமு.௨௨.௨௪. ரோ.௨.௨௪. க.பேதுரு.௨.௨௨.(௨௨)எஸ்ரு.௨.௫. எரே.௩௪.௮.௬.(௩)மத்.௨.௨௪. அப்.௩௬.௫.௨. இரா.௨௩.௩.(௨௪)அதி.௩.௬.௬. க.கொரி.௬.௪.௨௫. (௨௫) க.கொரி.௩.௬.௪.௬.(௨௭)உ.சாமு.௬.௭.௩.இரா.௨.௩.௬

யெருந்தார்கள்.—தினமும் என்னிமித்தம் ஒருகாளை யும், புஷ்டியான ஆறு ஆடுகளும், கோழிகளும் சமைக்கப்பட்டன; பத்துநாளைக்கொருதரம்நானா வித்திராட்சரசம்வரும்: ஆனாலும் சனங்களுடைய அடிமைத்தனம்பாரமாயிருந்தபடியினால், அதிகாரிக்கேற்ற போசனபதார்த்தத்தை நான் வாங்க யக வில்லை.—என் தேவனே, இந்தச் சனங்கள் நியித்தம் நான்செய்தயாவற்றின்படிக்கும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைந்தருளும்.

சு. அதிகாரம்.

க. சனப்பல்லாத் சூதுசெய்து பொய்க்கதையினாலும் கூலிபெற்ற தீர்க்கதரிசிகளினாலும் சனங்களைப்பயமுறுத்தும்படி வகைதேடல்: யடு. வேலைமுடிந்ததினம் சத்துருக்கள் விசனப்பட்டல்: யஎ. சத்துருக்கள் பிரதான யூதர் இவர்கள் மத்தியில் இரகசிய வாக்குச்செயல்.

நான் மதிலைக்கட்டி முடித்தேனென்றும் கட்டாமலிடம்விடப்படவில்லையென்றும் சனப்பலாத்தம், தோபியாவும், அரபியனாகிய கெஷெமும், மற்றச்சத்துருக்களுக்கேவிப்பட்டபின்பு, நான் வாசல்களுக்குச் சதவுகளை இடுமுன், — சனப்பல்லாத் கெஷெமும் இவர்கள் எனக்குத்திங்குசெய்ய எண்ணங்கொண்டு, என்னிடத்தில், ஒளேவென்னும் அந்தரவெளியிலுள்ள ஒருகிராமத்தில் நாம் ஒருவரை ஒருவர்தரிப்போம்வாருமென்றுசொல்லி ஆனனுப்பினார்கள்.—அதிலால் நான், அவர்களிடத்தில், பெரிய வேலையைச்செய்கிறேன், நான் வரமுடியாது: வேலை நிறுத்தப்படுவதற்கேதுவாக நான் அதைவிட்டு உங்களிடத்தில் வரவேண்டியதென்னவென்று தூதரையனுப்பிச் சொல்லுவத்தேன்.—இந்தப் பிரகாரமே அவர்கள் நாலுதரம் எனக்குச்சொல்லியனுப்ப, நானும் அந்தப்பிரகாரமே உத்தரஞ்சொன்னேன்.—பின்பு சனப்பல்லாத், ஐந்தாமுறை தன் பணிவிடைக்காரன்கையில் முத்திரியாதபடி ஒரு நிருபங்கொடுத்து என்னிடத்தில் அனுப்பினேன்.—அதிலே நீயும் யூதரும் இராசதுரோகஞ்செய்ய அபிப்பிராயங்கொண்டீர்கள்: இந்த வாக்குகளின்படி நீ இராசாவாகும்பொருட்டு மதிலைக்கட்டுகிறாய்.—அன்றியும் யூதாவில் ஒரு இராசா இருக்கிறென்று உன்னைக்குறித்து யெருஷலேமிலே பிரசித்தம்பண்ணத்தீர்க்கதரிசிகளை ஏற்படுத்தியிருக்கிறாய்: இதுபுறத்தேசத்தாருக்குள்ளே பிரசித்தமாய்விட்டது, கஷமுவும் அப்படிச்சொல்லுகிறான்: இந்த வாக்குகளின்படி இராசாவுக்குத் தெரிவிக்கப்படுமே, ஆதலால் நாம் கூடி ஆலோசனைபண்ணுவோம்வாருமென்றெழுதியிருந்தது.—அதற்கு நான், நீ சொல்லுகிற காரியங்கள் மெய்யல்ல, இவையெல்லாம் உன்சுயமனதிலே கருதிக்கொண்டாயென்று சொல்லியனுப்பினேன்.—அந்தவேலை

நடந்தேறாதபடி இவர்களைக்கைகள் மெலிந்துபோமென்றுசொல்லி அவர்கள் எல்லாரும் எங்களைப்பயப்படுத்தினார்கள். ஆதலால் என் தேவனே நீர் என்கையைப்பெலப்படுத்தியருளும்.—பின்பு மெகதாபெயெலின் பெளத்திரனும், திலாயாவின் புத்திரனுமாகிய ஷிமாயியாதன் வீட்டில் அடைபட்டிருந்தபொழுது நான் அங்கே போனேன்; அவன், அவர்கள் உம்மைக்கொலைசெய்யும்படி வருவார்கள், இந்த இராத்திரியிலேதான் உம்மைக்கொன்றுபோடும்படி வருவார்கள், ஆதலால் ஆலயமாகிய தேவனுடைய வீட்டில் நாமிருவருங் கூடிப்போய் ஆலயத்தின் கதவைப்பூட்டிக் கொண்டிருப்போம் வாருமென்றான்.—அதற்கு யக நான், என்னைப்போன்றவன் ஒடிப்போவானு; என்னைப்போன்றவன்தன் பிரானை இரட்சிப்பின் பொருட்டு ஆலயத்துக்குள் போவானு; நான் போகமாட்டேனென்றேன்.—தேவன் அவனையுடனுப்பவில்லையென்றும், தோபியாவும் சனப்பலாத்தம் அவனுக்குக் கூலிகொடுத்தபடியினால் அவன் எனக்கு விரோதமாய் இந்தத்தீர்க்கதரிசனை வாக்கியங்களைச் சொன்னென்றும் அறிந்து கொண்டேன்.—நான் பயமடைந்து, அப்படியே யக செய்து, பாவத்திலகப்படுவதற்கும், என்னைநிதிக்கும் பொருட்டு எனக்குத்தந்திரத்தியை வருவிக்கிறதற்கும், அவன் கூலிபெற்றிருந்தான்.—என் யச தேவனே, இந்தக்கிரமிகளினால் என்னைப்பயப்படுத்துகிறதற்கு வகைதேடின தோபியாவையும், சனப்பல்லாத்தையும், நோவதியாவென்னுந்தீர்க்கதரிசியானவனையும், மற்றத்தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும்.

மதில், இலால் மாதம் இருபத்தைந்தாம் தினம் யடுதில் முடிந்தது, அதற்கு ஐம்பத்திரண்டுநாள் சென்றது.—எங்கள் சத்துருக்களெல்லாரும் அதைக்கேள்விப்பட்டபொழுதும், நான்கு திசையிலுமுள்ள அந்நியதேசத்தார் யாவருங் கண்டபொழுதும், இந்தக்கிரமியை தேவனால் நடப்பிக்கப்பட்டதென்றுணர்ந்து மிகவும் விதனப்பட்டார்கள்.

தோபியா ஆராகின் புத்திரனாகிய ஷெகனியா யெவுக்கு மருமகனாயிருந்ததினாலும், அவன் புத்திரனாகிய யோகானான் பெரிசாயாவின் புத்திரனாகிய மிஷூல்லாயின் புத்திரியை விவாகஞ்செய்தவனாயிருந்ததினாலும், யூதா சனங்களில் அநேகர் அவன்பட்சத்தில் ஆணையிட்டிருந்தார்கள்.—ஆதலால் அந்த நாள்களில் யூதாவின் பிரதானி யெகுகளிற் சிலர் தோபியாவிடத்துக்கு அநேக நிருபங்களை அனுப்பினார்கள், அவனும் அவர்களுக்கு நிருபங்களை அனுப்பினான்.—அவர்கள் என் யக சமுசத்தில் அவனைப்போற்றிக்கொண்டிருப்பார்கள், என்வாக்குகளை அவனுக்குத் தெரிவிப்பார்கள். தோபியா என்னைப்பயப்படுத்துகிறதற்கு நிருபங்களை அனுப்புவான்.

(யெ) க. இரா. ச. உ. உ. வ. ச. ய. ய. ய. (யக) அதி. ய. க. உ. உ.—(சு. அதி. க.) அதி. உ. ய. ய. வ. ச. சு. அதி. க. க. (உ) நீதி. உ. ச. உ. உ. க. ந. ர. அ. ய. உ. ச. வ. க. எ. ய. உ. க. உ. (சு) வ. ச. க. அதி. உ. ய. க. (யெ) எசே. ய. க. உ. உ. (யச) அதி. ய. க. உ. க. எசே. ய. க. ய. எ. (யசு) அதி. உ. ய. ச. வ. உ. ச. உ. உ.

எ. அதிகாரம்.

க. நிகியியா, அனாணி அனானிய என்னுமிருவர்கையிலும் யெரூஷலேமை ஒப்பித்தல்: இ. பாபேலினின்று மீண்டசிறைப்பட்டோருடைய நாமங்கள்: கூ. ஆசாரியர் லேவியர் பாடகர் வாசற்காவலாளர் நிதீனியர் சலோமோனின் தாசரென்னும் இவர்களுடைய வமிசவரலாற்றையும், தங்கள் வமிசவரலாற்றையறியாத ஆசாரியரின் விருத்தாந்தத்தையுந் தெரிவித்தல்: சசு. முழுச்சனங்களின் தொகையையும் மிருகமுதலியவைகளின் தொகையையும் பிரதானிகளிட்ட காணிக்கைகளையும் தொகுத்துக்காட்டல்.

மதிக்கட்டப்பட்டபின்புகதவுகளையிட்டேன், வாசற்காவலாளரும் பாடகரும் லேவியரும் ஏற்படுத்தப்பட்டார்கள்.—அப்பொழுது என் சகோதரானகிய அனானியையும், உண்மையுள்ளவனும் அநேகரிவந்தே வனுக்கு அதிகமாய்ப்பயப்பட்டவனுமாயிருந்த அரமனைக்கதிகாரியாகிய அனானியவையும் யெரூஷலேமைக்காக்கும்படி ஏற்படுத்தி, —அவர்களைநோக்கி, வெயிலேறுமட்டும் யெரூஷலேயின் வாசல்கள் திறக்கப்படலாகாது; அவர்கள் நிற்கும்பொழுதே, கதவுகளைச்சார்த்தித்தாழிவொர்களாக: நீங்கள் யெரூஷலேமதிற்காவலாளர் ஒவ்வொருவரையும், அவரவர் காவற்சாமத்தில் அவரவர்விட்டுக்கெதிர்ப்புறத்தில் ஏற்படுத்துங்களென்று சொன்னேன்.—நகரம்பெரிதும் விஸ்தாரமுமாயிருந்தது: சனங்களோகொஞ்சப்பேராயிருந்தமையால் வீடுகட்டப்படவில்லை.

பிரதானிகளும், அதிபதிகளும், சனங்களும் வமிசவரலாற்றின்படி தொகையிடப்படும்பொருட்டு, அவர்களைக்கூட்டிக்கொள்ளும்படிசெய்ய, எந்தேவன் என்மனதை எவிலார்.—பாபேலின் இராசாங்கிய ரெபுகத்தெந்திரால்கொண்டு போகப்பட்டவர்களுக்குள் சிறைத்தனத்தினின்று யெரூஷலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கத்தங்கள் நகரத்துக்கும் முதல்முதல் புறப்பட்டுவந்த சனங்களின் வமிசவரலாற்றின் பத்திரத்தைக்காணப்பெற்றேன்.—அதிவே சிருப்பெல், யேஷுவா, நிகியியா, அசரியா, ராமியா, நகமாளி, மோர்திகாயி, பில்ஷான், மிஸ்பெரெத், பிக்வாய், நிகூம், பாளு என்னும் இவர்களுடனே திரும்பின பட்டணத்துச் சனங்களின் கணக்காவது:—பாரேஷின் சந்தியார், இரண்டாயிரத்தொருநூற்றொழுகுபத்திரண்டுபேர்.—ஷிபத்தியாவின் சந்தியார், மூன்றுநூற்றொழுகுபத்திரண்டுபேர்.—ஆராகின் சந்தியார், அறுநூற்றொழுகுபத்திரண்டுபேர்.—யேஷுவாயோவாப்பென்னுமிவர்களின் வமிசத்தாராகிய பாகாத்மோவாபின் சந்தியார், இரண்டாயிரத்தொன்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—எலாமின் சந்தியார், ஆயிரத்தொன்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—யசு சத்துவின் சந்தியார், எண்ணூற்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—சக்காயின் சந்தியார், எழுநூற்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—பேபாயின் சந்தியார், அறுயசு நூற்றொழுகுபதினெட்டுபேர்.—அஸ்காதின் சந்தியார், இரண்டாயிரத்து மூன்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—அதோனிகாமின் சந்தியார், அறுநூற்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—பிக்வாயின் சந்தியார், உயிரத்தொழுகுபதினெட்டுபேர்.—ஆதீனின் சந்தியார், உயிரத்தொழுகுபதினெட்டுபேர்.—இஸ்கியாவமிசத்தாராகிய ஆற்றேரின் சந்தியார், தொண்ணூற்றொழுகுபதினெட்டுபேர்.—பேதல்கேம்ஊராரும் நிகேதோபஊராரும், நூற்றொழுகுபதினெட்டுபேர்.—அனதோத்தின் சனங்கள், நூற்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—பேதஸ்மாவேத்தின் சனங்கள், நூற்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—கீரியாத்னயாரீம், கிகூரா, பெரோத்தென்பவைகளின் சனங்கள், எழுநூற்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—ராமா, காபா என்கூப்பவர்களின் சனங்கள், அறுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—மிக்காசின் சனங்கள், நூற்றொழுகுபதினெட்டுபேர்.—பெத்தேல், ஆயின்பவைகளின் சனங்கள், நூற்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—வேரெருருநேபோவின் சனங்கள், ஐம்பத்தொழுகுபதினெட்டுபேர்.—மற்ற எலாமின் சந்தியார், ஆயிரத்தொன்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—ஆரீயின் சந்தியார், மூன்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—கருயெரீகோவின் சந்தியார், மூன்றுநூற்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—லோது, ஆதீத், ஒனென்பவர்களுள் சந்தியார், எழுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—சேனூகின் சந்தியார், மூன்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.

ஆசாரியர்களாவார்: யேஷுவாவின் வமிசத்தாராகிய யெதாயாவின் சந்தியார், தொன்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—இம்மேரின் சந்தியார், ஆயிரத்தொழுகுபதினெட்டுபேர்.—பஷ்கூரின் சந்தியார், ஆயிரத்தொன்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.—ஆரீயின் சந்தியார் ஆயிரத்துப்பதினெட்டுபேர்.

லேவியராவார்: ஒதீவாவின் வமிசத்தாராகிய யேஷுவா, கத்தியேல் என்பவர்களின் சந்தியார், எழுபத்துநூற்றொழுகுபதினெட்டுபேர்.

பாடகராவார்: ஆசாப்பின் சந்தியார், நூற்றுநூற்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.

வாசற்காவலாளரின் சந்தியாராவார்: ஷல்லு சருமின் சந்தியாரும், ஆற்றேரின் சந்தியாரும், தல்மோனின் சந்தியாரும், அக்கூப்பின் சந்தியாரும், அற்றீற்றுவின் சந்தியாரும், ஷோபாய்சந்தியாரும் மாகிய நூற்றுநூற்றொழுகுபதினெட்டுபேர்.

நிதீனியராவார்: சீகாவின் சந்தியாரும், அருபாவின் சந்தியாரும், தப்பாகோத்தின் சந்தியாரும், கேரோசின் சந்தியாரும், சீயாவின் சந்தியாரும், பாதோனின் சந்தியாரும், —லிபாலாசு

(எ. அதி. 5) அதி.சு.க. (உ) அதி.உ.அ. யாத்.ய.அ.உ.க. (சு) எஸ்ரு.உ.க. (எ) எஸ்ரு.உ.உ. (கூ) க.நாளா.உ.ச. எ. (சய) க.நாளா.உ.ச.ய.ச. (சக) க.நாளா.கூ.உ. (சஉ) க.நாளா.உ.ச.அ. (சகூ) எஸ்ரு.உ.ச.ய. எஸ்ரு.கூ.க.

வின்சந்தியாரும், அகாபாவின் சந்தியாரும், சுக வல்லமாயின் சந்தியாரும்,—ஆனானின் சந்தியாரும், கித்தேவின்சந்தியாரும், காகாரின்சந்தியாரும்,—ராயாவின்சந்தியாரும், ரேத்சீனின் சந்தியாரும், ரெகோதாவின் சந்தியாரும்,—இக காசாயின் சந்தியாரும், ஊசாவின் சந்தியா டெரும், பசேயாக்கின் சந்தியாரும்,—பேசாயின் சந்தியாரும், மியூனியின்சந்தியாரும், ரெபீஷ்டு சீயின்சந்தியாரும்,—பக்கூக்கின்சந்தியாரும், அகுபாவின்சந்தியாரும், அர்கூரின்சந்தியா டெரும்,—பஸ்லீத்தின்சந்தியாரும், மெகிதாவின் டெரிசந்தியாரும், அர்ஷாவின் சந்தியாரும்,—பர் கோசின் சந்தியாரும், சிசெராவின் சந்தியா டெரும், தேமக்கின் சந்தியாரும்,—ரெத்சியாகின் சந்தியாரும், அத்திபாவின்சந்தியாரும்.

இள சலோமோனாடையபணிவிடைக்காரரின் சந்தியாராவார்: சோதாயின் சந்தியாரும், சொ பேரேத்தின் சந்தியாரும், பிரீதாவின்சந்தியா டெரும்,—யாலாகின் சந்தியாரும், தர்கோனின்சந்தியாரும், கித்தேவின்சந்தியாரும்,—ஷிபத்தியாவின்சந்தியாரும், அம்றீலின் சந்தியாரும், சிபேயியிலுள்ள பொகேரேத்தின் சந்தியாரும், கூய ஆமோனின் சந்தியாரும்,—நிதீனியரும், சலோமோனாடையபணிவிடைக்காரரும் ஆக முந்தாற் கூறத் தொண்ணூற்றிரண்டு பேர்.—தெல்மேலாகிலும், தெல்கர்ஷாவிலும், கெரூபிலும், அதோனிலும், இம்மேரிலும் இருந்துபுறப்பட்டவர்களும், தாங்கள் இலரவேலரோவென்று தங்கள் பிதாவின்வயிசத்தையும் கோத்திரவாலாற்றையுந்தெரிவிக்கமுடியாதவர்களும்மாகிய சனங்களாவார்.—

கூஉ திலாயாவின்சந்தியாரும், தோபியாவின்சந்தியாரும், ரெகோதாவின் சந்தியாரும், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.

கூக ஆசாரியவயிசத்திலுள்ள அபாயவின்சந்தியாரும், கோசுவின் சந்தியாரும், பர்சிஸ்லாயின் சந்தியாரும், இவன்கிவியாத்தியன் பர்சிஸ்லாயின்புத்திரிகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் நாமந்தரிக்கப்பெற்றனர்.—இவர்கள் தங்கள் வயிச வரலாற்றைத்தேடி அதைக் கண்டடையாமையினால், ஆசாரியப்பட்டத்தினின்று தள்ளுண்டார்கள்.—திர்ஷாத, இவர்களைக்குறித்து ஊரீம் தூமீம்பெறும் ஆசாரியன் தோன்றும்வரைக்கும் இவர்கள் பரிசுத்த வஸ்துக்களைப் புசிக்கத்தகாதென்றுசொன்னான். இலரவேலரின் சனத்தொகை இதுவே.

கூக ஆகக்கூடிய சமஸ்தசபையாரும் நாற்பத்திரகூயிரத்து முந்தாற்றுபுதுபேர்.—இவர்கள்பணிவிடைக்காரரும் பணிவிடைக்காரிகளும் ஆகவுழாயிரத்துமுந்தாற்றுமுப்பத்தேழுபேர்: இவர்களுக்குள்ளேபாடகரும்பாடினிகளும் இருநூற்றுநாற்பத்திரைந்துபேர்.—இவர்கள் குதிரைகள் எழுநூற்றுமுப்பத்தாறு: இவர்கள் கோவேறுகழுதைகள்

இருநூற்றுநாற்பத்தைந்து:—ஒட்டகங்கள் நானூற் கூறுமுப்பத்தைந்து: கழுதைகள் ஆறாயிரத்தெழுநூற்றிருபுது.

வயிசங்களின் தலைவர்களிற சிலர் வேலைக்கா எய்கத் தானங்கொடுத்தார்கள். திர்ஷாத, பொக்கிஷத்துக்கு ஆயிரம் தர்கிமோன பொன்னையும், ஐம்பது, கிண்ணங்கனையும், ஐந்துநூற்றுமுப்பதுஆசாரியவஸ்திரங்கனையும் கொடுத்தான்.—வயிசங்களின் தலைவரிற்சிலர் அந்தவேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தர்கிமோன் பொன்னையும், இரண்டாயிரத்திருநூறு இருத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.—மற்றச் சனங்கள் எட்டு இருபதினாயிரம் தர்கிமோன பொன்னையும் இரண்டாயிரம் இருத்தல் வெள்ளியையும் அறுபத்தேழுஆசாரியவஸ்திரங்கனையும்கொடுத்தார்கள்.—ஆசாரியர்களும், லேவியரும், வாசந்தகாவலாளர்களும், பாடகரும், சனங்களிற சிலரும், நிதீனியரும், இலரவேலர்யாவரும் தங்கள் தங்கள் நகரங்களிலே வாசம்பண்ணினார்கள்; வழாமாதமானபொழுது இலரவேல் சந்தியார் தங்கள் நகரங்களிலிருந்தார்கள்.

அ. அதிகாரம்.

க. வேதப்பிரமாணத்தைவாசிக்கக்கேட்டல்:கூ.அவர்கள் சனங்களைத்தேற்றல்: யகூ.சனங்கள் உபதேசத்தைக்கேட்கவிரும்பல்: யகூ. கூடார உற்சவம் ஆசரித்தல்.

பின்புசனங்கள் எல்லாரும்தண்ணீர்வாசலுக்கெதிர்ப்புறத்திலுள்ள வீதியில், ஒருவனைப்போலக் கூடிக்கொண்டு யெகோவா இலரவேலருக்குக்கட்டினையிட்ட மோசேயின் வேதப்பிரமாணபுத்தகத்தைக் கொண்டுவரும்படி வேதபாரகனாகிய எஸ்ரூவிடத்திற சொன்னார்கள்.—அதிலை வழாமாத முதல்தினத்தில் ஆசாரியனாகிய எஸ்ரூ ஸ்திரி புருஷர்களும் புத்திபூருவமாய்க்கேட்கக்கூடியவர்களும்மாகிய சபைக்குமுன்பாகவேதப்பிரமாணபுத்தகத்தைக்கொண்டுவந்து,—தண்ணீர்வாசலுக்கெதிர்ப்புறமாயுள்ளவீதியிலே ஸ்திரி புருஷர்களுக்கும் புத்திபூருவமாய்க்கேட்கக்கூடியமற்றவர்களுக்குமுன்பாக உதயகாலர்தொடங்கி மத்தியானம்வரைக்கும் வாசித்தான்; சகலசனங்களும் வேதப்பிரமாணத்தைக்கேட்கிறதற்குத்தங்கள்செவியைச்சாய்த்தார்கள்.—அந்தக்காரியத்துக்காகச்செய்யப்பட்ட ஒருபீடத்தின்மேல் எஸ்ரூவென்னும் வேதபாரகன் நின்றான்; அவனுக்குச்சமீபமானவலப்புறத்தில்மத்தியா, ஷிமா, அஞயா, ஊரியா, இல்கியா, மாசெயா என்பவர்களும், இடப்புறத்தில் பிதாயா, மீஷாயேல், மல்கீயா, அலூம், அஷ்பதாறா, சகரியா, மிஸ்ரூல்லாம் என்பவர்களும் நின்றார்கள்.—எஸ்ரூசனங்கள் எல்லாருக்கு மேலாககின்று சகலசனங்களின்முன்பாகவும் புத்தகத்தைவிரித்தான்: அவன்அதைவிரித்தபொழுது சனங்கள் எல்லா

(கூக) எஸ்ரூ.உ.இகூ. (கூடு) அதி.அ.கூ. (எய்) அதி.அ.கூ. (எக) எஸ்ரூ.உ.கூ. (எகூ) எஸ்ரூ.கூ.க.—(அ. அதி. க.) எஸ்ரூ.கூ.க. அதி.கூ.உ.கூ. எஸ்ரூ.எ.கூ. (உ) உபா.கூ.ய.கூ.ய.உ. லேவீ.உ.கூ.உ. (ஓ) சியா.கூ.உ.ய.

ரும் எழுந்தரின்றார்கள்:—பின்பு எஸ்ரு மகத்துவ தேவனாகிய யெகோவாவைத்துதித்தான். சனங்களைல்லாரும் கையை உயர்த்தி, ஆமென் ஆமென் என்று சொல்லித் தலைகுனிந்து, பூமிக்கு நேரே யெகோவாவை வணங்கினார்கள்.—
 ஏ யேஷுவா, பானீ, ஷெரெபியா, யாயின், அக் கூப், உப்பிதாயி, ஒதியா, மாசெயா, கேலித்தா, அசரியா, யோசாபாத், ஆனன், பெலாயா என்பவர்களும் லேவியரும் சனங்களுக்கு வேதப்பிரமாணத்தை உணர்த்தினார்கள் சனங்கள் தங்கள் நிலையினின்றார்கள்.—இவ்விதமாய் அவர்கள் தெளிந்த உச்சாரணத்துடன் தேவனுடைய வேதப்பிரமாணபுத்தகத்தை வாசித்து, அதின் அருத்தத்தைச் சொல்லித்தாங்கள் வாசித்ததை அவர்கள் உணரும்படி செய்தார்கள்.
 க சனங்களைல்லாரும் வேதப்பிரமாணத்தின்வாக்கியங்களைக் கேட்டபொழுது அழுதபடியால், நிகிரியாவென்னுந் தேசாதிபதியும், ஆசாரியனாகிய எஸ்ருவென்னும் வேதபாரகனும், சனங்களுக்குப் போதித்த லேவியரும், சகல சனங்களையும் நோக்கி, இந்தத்தினம் உங்கள் தேவனாகிய யெகோவாவின் பரிசுத்தினம்; ஆதலால் நீங்கள் துக்கிக்கவும் வேண்டாம், அழவும் வேண்டாமென்றார்கள்.—பின்னும் அவன் அவர்களை நோக்கி, நீங்கள் போய்ப் புஷ்டியானதைப் புகித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றும் ஆயத்தம் செய்யாதவர்களுக்குப் பருகளை அனுப்புங்கள்: யெகோவாவிலே களிகூருவது உங்கள் பெலம், ஆபாடியால் நீங்கள் துக்கப்பட வேண்டாம்; இந்தத்தினம் யெகோவாவுக்கேற்ற பரிசுத்த தினம்.—லேவியரும், இந்தத்தினம் பரிசுத்தம், நீங்கள் துக்கிக்க வேண்டாம், மொளையிருங்களைன்று சொல்லி இவ்விதமாகச் சனங்களை அமைந்திருக்கச் செய்தார்கள்.—அப்பொழுது சனங்கள் எல்லாரும் தங்களுக்குச் சொல்லப்பட்ட வாக்கியங்களை உணர்ந்தபடியினால், புகிக்கவும், குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மகிழ்ந்து கொண்டாடவும் புறப்பட்டார்கள்.
 ட இரண்டாந்தினத்தில் சகல சனவயிசங்களின் தலைவரும், ஆசாரியர்களும், லேவியரும் கூடி நியாயப்பிரமாணத்தின் வாக்கியங்களை உணரும்படி எஸ்ருவென்னும் வேதபாரகனிடத்தில் வந்தார்கள்.—இஸ்ரவேல் சந்தியார் எழாமாதத்தின் உற்சவத்தில் கூடாரங்களிலே வாசம் பண்ணவேண்டுமென்று மோசேயைக் கொண்டு யெகோவா கட்டளைப்பட்ட நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்.—அப்பொழுது அவர்கள் எழுதியிருக்கிறபடி நீங்கள் குடிசைகளைச் செய்யும்பொருட்டு மலைகளுக்குப் போய்ச்

சீதவிருட்சங்களின் கிளைகளையும், காட்சீதவிருட்சங்களின் கிளைகளையும், அதவிவிருட்சங்களின் கிளைகளையும், பேரிந்துமட்டைகளையும், நெருங்கிய மரக்கிளைகளையும் கொண்டுவருங்கள் என்று சொல்லி, அவர்கள் தங்கள் சகல நகரங்களிலும் யெருஷலேமிலும் பிரசித்தம் பண்ணித் தெரிவித்தார்கள்.
 அதனால் சனங்கள் புறப்பட்டபேயும் அவை யசனைக் கொண்டுவந்து ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் தங்கள் பிரகாரங்களிலும், தேவனுடைய ஆலயத்தின் பிரகாரங்களிலும், தண்ணீர் வாசல்களிலும், எப்ராயீயின் வாசல் வீதியிலும் தங்களுக்குக் குடிசைகளைச் செய்தார்கள்.—சிறையின்மீது வந்த சகல சபையாரும் குடிசைகளைச் செய்து அவைகளிலிருந்தார்கள்: தூனின் புத்திரனாகிய யோசவாவின் காலமுதல் அந்நாளவரைக்கும் இஸ்ரவேல் சந்தியார் அப்படிச் செய்ததில்லை. அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.—முதல்தான் தொடங்கிய கடைசியானவரைக்கும் நாடோறும் அவன் தேவனுடைய நியாயப்பிரமாணபுத்தகத்தை வாசித்தான். அவர்கள் ஏழுநாள் உற்சவத்தை ஆசரித்தார்கள்; எட்டாந்தினத்தில் முறைமையின்படி மகா சபை கூடிற்று.

க. அதிகாரம்.

க. உபவாசம் செய்து மனஸ்தாபப்படல்: ச. லேவியர் யெகோவாவின் அனுக்கிரகத்தையும் தங்கள் பாவத்தையும் உணர்ந்து சொல்லல்.
 அந்தமாதத்தின் இருபத்துநாலாந்தினத்தில், இஸ்ரவேல் சந்தியார் உபவாசஞ்செய்து, இரட்டுத்து, புழுதியைத் தலையின்மேல் போட்டுக் கொண்டுகூடினார்கள்.—இஸ்ரவேல் சந்தியார் அந்நியதேசத்தாரை விட்டு நீங்கி, தங்கள் பாவங்களையும் தங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களையும் உணர்ந்து சொன்னார்கள்.—அவர்கள், தங்கள் தங்கள் ஸ்தானங்களிலே நின்று கொண்டிருந்த சாமமட்டும்தங்கள் தேவனாகிய யெகோவாவின் நியாயப்பிரமாண புத்தகத்தை வாசித்தார்கள்; மற்றைச் சாமத்தில் தங்கள் பாவங்களை உணர்ந்து சொல்லித் தங்கள் தேவனாகிய யெகோவாவை வணங்கினார்கள்.
 லேவியரில் யேஷுவாவும், பானீயும், கத்மியேலும், ஷெபனாயாவும், புன்னீயும், ஷெரெபியாவும், பானீயும், கினானியும் பீடத்தின்மேல் நின்று கொண்டிருந்தவர்கள் தேவனாகிய யெகோவாவை நோக்கி உரத்தசத்தத்துடன் ஒலமிட்டார்கள்.—பின்பு லேவியரும், யேஷுவாவும், கத்மியேலும், பானீயும், அஷப்பனியவும், ஷெரெபியாவும், ஒதியாவும், ஷெபனாயாவும், பெதகியா

(க) க. கொரி. டி. டி. க. புல. க. ச. க. தீமோ. உ. அ. யாத். ச. க. க. உ. நாளா. உ. ய. டி. (எ) லேவி. டி. உ. பா. க. க. அ. உ. நாளா. ய. எ. ம. உ. எ. (க) எஸ்ரு. உ. க. க. உ. நாளா. க. க. லேவி. உ. க. உ. எ. எண். உ. க. க. உ. பா. ய. க. ய. ய. டி. பிர. க. ச. (ய) எஸ்ரு. க. ய. க. உ. உ. வெளி. ய. க. ய. (ய) வ. ச. எ. அ. ய. (ய) லேவி. உ. க. க. ச. உ. உ. பா. ய. க. ய. க. (ய) லேவி. உ. க. ச. ய. உ. பா. ய. க. ய. க. (ய) லேவி. உ. க. க. ச. எண். உ. க. க. (க) அ. தி. க. அ. தி. அ. உ. யோச. எ. க. ச. சாமு. ச. ய. உ. ச. சாமு. க. உ. யோசு. ய. உ. ய. உ. எஸ்ரு. ய. ய. க. (க) அ. தி. அ. எ. அ. (டி) க. நாளா. உ. க. ய. க.

வும் நீங்கள் எழுந்திருந்து சதாகாலமும் உங்கள் தேவனாகிய யெகொவாவைத் துதியுங்க ளென்றுசொல்லி, எந்தத்துதியிலும் கீர்த்தனைத் திலும் அதிகமென்மைபொருந்திய உமது நாமம் **சு** துதிக்கப்படுவதாக.—நீர் மாத்திரமே யெகொவா, நீர் வானத்தையும், வானங்களின்மேலானவானத்தையும், அவைகளின் சமஸ்தசேனைகளையும், பூமியையும் அதிலுள்ள யாவையும், சமுத்திரங்களுக்கும் அவைகளிலுள்ள யாவையுஞ்சிறுநீர்தீர்; அவைகளெல்லாவற்றையுங் காத்துவருகிறீர்; வானத்திலுள்ளசேனைகள் உம்மை வணங்குகின்றன.—தேவனுமே யெகொவாவுமாகிய நீர், ஆபிராயமைத்தெரிந்து, கல்தேயரின் **எ** உடர் நகரத்தினின்றும்புறப்பட்டபண்ணி, அவனுக்கு ஆபிரகாமென்றுபெயரிட்டீர்.—உமதுசமுக்கத்தில் அவன் இருதயம் உண்மையுள்ளதென்று கண்டு, காணியார், எத்தியார், எமோரியார், பெரிசியார், எபூசியார், கிரகாஷியார் என்பவர்களுடைய தேசத்தை அவனுடைய சந்ததியாருக்கு அளிக்கும்படி அவனோடே ஒரு உடன்படிக்கை செய்தீர்; நீர் நீதி **அ** பரராணபடியால், உம்முடையவாக்குகளை நிறைவேற்றினீர்.—நீர் எகிப்தில் எங்கள் பிதாக்கள் அனுபவித்த உபத்திரவத்தைக்கண்டீர், செங்கடற்கரையில் அவர்களிடம் ஒலத்தைக்கேட்டீர்;—பார் **க** வோனும், அவனுடைய எல்லாப்பணிவிடைக்காரரும், அவன் தேசத்திலுள்ள சகலசனங்களும் அவர்களுக்கு விரோதமாய் அகங்காரத்தைக்காட்டினதையறிந்து, இவர்களிடத்தில் அடையாளங்களை யும் அற்புதங்களையும் காட்டினீர். இந்நாளில்க **க** விருக்கிறபடி கீர்த்திபெற்றீர்.—நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப்பிரிக்க, அவர்கள் சமுத்திரமத்தியில் உலர்ந்தரையழியாக்கக்கடந்து போனார்கள்; அவர்களைத் துரயப்படுத்தினவர்களை, சலராசியில் எறியப்படுகிற ஒரு கல்லைப்போல **உ** உல ஆழங்களிலே வீழ்த்தினீர்.—நீர் பகலிலே மேகத்தாணி னாலும், அவர்கள் செல்லும் வழியில் அவர்களுக்கு ஒளிகொடுக்க இரவிலே அக்கினித் **உ** தூணி னாலும் அவர்களை நடத்தினீர்.—நீர் சீனாய் மலையிலிறங்கி, வானத்தினின்றும் அவர்களுடன் பேசி, நியாயத்தீர்ப்புக்களையும், யதார்த்தப்பிரமாணங்களையும், உத்தமமான விதிகளையும் கட்டினீர் **ய** ச களையும் எரித்தீர்.—உமது பரிசுத்த ஒய்வுநாளே அவர்களுக்குத் தெரிவித்தீர், உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு அவர்களுக்கு நியாயமொழிகளையும், விதிகளையும், வேதப்பிரமாணங்களையும்

கட்டினாயிட்டீர்.—அவர்கள் பசிக்கு வானத்திலுமின்று ஆகாரங்கொடுத்தீர், அவர்கள் தாகத்துக்குக் கண்மலையினின்றும் சலத்தைப் புறப்பட்டுச் செய்தீர், அவர்களுக்களிப்பெனென்று நீர் ஆணையிட்டேசத்தை அவர்கள் போய்ச் சுதந்தரிக்கும் பொருட்டு அவர்களுக்கு வாக்குத்தத்தஞ்செய்தீர்.—எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகல் யுககாரங்கொண்டு உம்முடைய கட்டளைகளுக்குச் செவிகொடாமல் தங்கள் கழுத்துக்களைக் கடினப்படுத்தினார்கள்.—அவர்கள், செவிகொடுக்க மன யெமில்லாமலும், தங்களுக்குள் நீர் செய்த அற்புதங்களைச் சிந்தியாமலும் இப்படித்தங்கள் கழுத்துக்களைக் கடினப்படுத்திக் கட்டினாயிற்றுத் தங்கள் அடிமைத்தனத்துக்குத் திருமும்படி ஒரு சேனூபதியை ஏற்படுத்திக்கொண்டார்கள்: ஆனாலும் நீர் மன்னிக்கச் சித்தமுள்ளவரும், கிருபையும், இரக்கமும், நீடிய பொறுமையும், மகாதயையுமுள்ள தேவனுமாயிருக்கிறீர், நீர் அவர்களைக் கைவிடவில்லை.—அவர்கள் தங்களுக்கு ஒரு வார்ப்புக் கிணைச் செய்துகொண்டு, எகிப்தினின்றும் உண்னைப்புறப்படுத்தின தேவன் இதுவே என்று சொல்லிக் கோப்பபடுத்துவதற்கேதுவானவைகளைச் செய்தும்,—நீர் உமது யிருதியான தலையினியிழந்தம் வனத்தில் அவர்களைக் கைவிடவில்லை: பகலில் அவர்களுக்கு வழிகாட்டும் மேகத்தானும், அவர்கள் செல்லும் வழியைக்காட்டும்படி இரவில் அவர்களுக்கு ஒளிகொடுக்கும் அக்கினித்தானும் அவர்கள் முன்னின்றும் நீங்கவில்லை.—அவர்களுக்குப் போதிக்கும்படி நீர் உமது தலையுள்ள ஆவியையுமுருளினீர், உமது மன்னாமை அவர்கள்வாயினின்றும் நீர் விலக்கவில்லை, அவர்கள் தாகத்துக்கு நீரை அளித்தீர்.—நாற்புதுவருஷமாகவனத்தில் உக அவர்களைப்பிரிபாவித்துவந்தீர்; அதினால் அவர்களுக்கு ஒரு குறைவுமில்லை, அவர்கள் வலுநிரம்ப முழையதாகவில்லை, அவர்கள் கால்வீங்கவுமில்லை.—நீர் இராச்சியங்களையும் அந்நியசாகியாரையும் அவர்களுக்கு ஒப்பித்துவிட்டு எல்லாத்திசைகளிலும் அவர்களைப்பகுத்துவைத்தீர்: அதினால் அவர்கள் எஷ்போனின் இராசாவாகிய சீகோனின் தேசத்தையும் பாஷானின் இராசாவாகிய ஒருவின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.—அவர்களுக்க் சுதந்திரயாரை வானத்தின் நட்சத்திரங்கள் போலப்பெருகப்பண்ணி அவர்கள் போய்ச்சுதந்தரிப்பார்களென்று நீர் அவர்கள் பிதாக்களுக்கு வாக்குத்தத்தஞ்செய்ததேசத்தில் அவர்களைப்பிர

(சு) உ.இரா.யுக.யடு.யுக. சங்.அசு.ய. எசா.ந.எ.யுக.உய. ஆதி.க.க. யாத்.உய.யுக. வெளி.யச.எ. உபா.ய.யச.க.இரா.அ.உ.எ. ஆதி.உ.க. சங்.நசு.சு. (எ) ஆதி.யெ.க. ஆதி.யெ.கு. (அ) ஆதி.யெ.சு. ஆதி.யெ.எ. யோசு.உ.க.யச. (சு) யாத்.உ.உ.கு. யாத்.யச.ய. (ய) யாத்.எ. யாத்.அ. யாத்.க. யாத்.ய. யாத்.யெ. யாத்.யச. யாத்.யசு. யாத்.க. யசு. எசா.சு.க.யெ.யச. எரே.ந.உ.உ. தானி.க.யடு. (யக) யாத்.யச.உ.க.உ.உ.எ.உ.அ. யாத்.யடு.சு.ய. (யஉ) யாத்.யுக.உ.க. (யக) யாத்.யுக.உ.ய. சங்.யுக.அ.க. ரோ.எ.யெ. (யச) ஆதி.உ.க. யாத்.உய.அ.யுக. (யடு) யாத்.யுக.யுக.யடு. யோவா.சு.ந.க. யாத்.யெ.சு. எண்.உ.ய.க. உபா.க.அ. எண்.யச.க.ய. (யச) சங்.யசு.சு. உபா.ந.க.உ.எ. உ.இரா.யெ.யச. எரே.யுக.யடு. (யஎ) சங்.எ.அ.யுக.ச.உ.சு.க. எண்.யச.ச. யாத்.நசு.சு. எண்.யச.யெ. சங்.அசு.கு.யடு. யோவே.உ.யுக. (யஅ) யாத்.ந.உ.ச. (யக) சங்.யசு.சு. யாத்.யுக.உ.க.உ.எ. எண்.யச.யச. க.கொரி.ய.க. (உய) எண்.யுக.யெ. எசா.சு.க.ய. யாத்.யுக.யடு. யோசு.கு.யெ. யாத்.யெ.சு. (உக) உபா.உ.எ. உபா.அ.சு. (உஉ) எண்.உ.க.உ.க. (உக) ஆதி.உ.உ.யெ.

உச வேசிப்பித்தீர்.—அவர்கள் வமிசத்தார்பிரவேசித் து, தேசத்தைச் சந்தரித்தார்கள், நீர் அவர்களுக்கு முன் அத்தேசத்தாராகிய காணானியரைக் கீழ்ப்படுத்தி, அவர்கள் தங்கள் இஷ்டப்படி செய்யும் பொருட்டு அவர்களுையும், அவர்கள் இராசாக்களையும், தேசத்தின் சனங்களையும் அவர்கள் கையில் ஒப்பிட்டு பித்தீர்.—அவர்கள், அரணானகரங்களையும் கொழுத்த பூமியையும் பிடித்துச் சகலவிதப்பொருள்களாலும் நிறையப்பட்ட வீடுகளையும், தோண்டப்பட்ட கிணறுகளையும், திராட்சத்தோட்டங்களையும், சீதவிருட்சத்தோட்புக்களையும், கனிகொடுக்கிற மிகுதியான விருட்சங்களையும் சந்தரித்தார்கள்: அதனால் அவர்கள் போசனம் பண்ணித்திருத்தியடைந்து புஷ்டியானவர்களாய் உமது பெரியதையையிலே சகித்து வாழ்வடைந்தார்கள்.—ஆனாலும் அவர்கள் உம்மைக் கோபப்படுத்தி, உமது கட்டளைமையீறி, உமது வேதப்பிரமாணத்தைத் தங்களாக்குப்பற்றும்பேதன்னி, உமது பட்சத்தில் அவர்களைத் திருப்பும்படி அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தார்கள், இப்படி உம்மைக் கோபப்படுத்துவதற்கே துவானவைகளைச் செய்துவந்தார்கள்.—உஎ பின்பு நீர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்கையில் ஒப்பிக்க, இவர்கள் அவர்களைக் கிலேசப்படுத்தினார்கள்: கிலேசம் அடைந்த சமயத்தில் அவர்கள் உம்மை நோக்கிப் பிரார்த்தனைபண்ண, நீர் வானத்தினின்றே அதைக்கேட்டு, உமது மிகுந்ததையினியித்தம் அவர்கள் சத்துருக்கள்கையினின்றே அவர்களை விடுவிக்கும் இராட்சகர்களை உஅ அவர்களுக்குக் கொடுத்தீர்.—பின்னும் அவர்கள் இளைப்பாறுதலையடைந்து திரும்பவும் உமது சமுதத்தில் நீமை செய்யத்தொடங்கினார்கள்: அதனால் நீர் அவர்களைச் சத்துருக்கள்கையில் ஒப்பிக்க, இவர்கள் அவர்களை ஆண்டுகொண்டார்கள்: அவர்கள் திரும்ப உம்மை நோக்கி ஒலமிட்ட பொழுது, நீர் வானத்தினின்றே அதைக்கேட்டு உமது பூரணத்தையின்படி அநேகந்தரம் அவர்களை விடுவித்தீர்.—நீர் திரும்பவும் உமது கட்டளைக்கு அவர்களை அமைவிக்கும்பொருட்டு அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டீர்: ஆனாலும் அவர்கள் உமது கட்டளைக்குச் செவிகொடாமல் அகங்காரங்கொண்டு, கைக்கொள்பவர்களெவர்களுக்குஞ் சீவனைத்தரும் உமது நியாயப்பிரமாணங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தோளை இடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திச் செவிகொடாமல் விட்டுவிட்டார்கள்.—நீர் அநேக வருஷம்வரைக்கும் பொறுமையாயிருந்து, உமது தீர்க்கதரிசிகளை ஏவிய உமதாவியைக்கொண்ட

அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியிட்டீர்: அவர்களோ சிந்திக்கவில்லை, ஆதலால் நீர் அவர்களைப்பற்றத்தேசத்தின் சனங்கள்கையில் ஒப்பிட்டு விட்டீர்.—ஆகிலும் நீர் கிருபையுமிரக்கமுமுன் கூகளதேவனுயிருக்கிறபடியால், உமது மகாதயையினியித்தம் அவர்களை முழுமையும் நாசப்படுத்தாமலும் கைவிடாமலுமிருந்தீர்.—எங்கள் தேவகூடனே, நீர் உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிற மகத்துவமும் பராக்கிரமமும் பயங்கரமுமுள்ள தேவனுமாய் இருக்கிறீர், அஹிரிய இராசாக்களின் காலமுதல் இந்நான்வரைக்கும் எங்கள் இராசாக்களுக்கும், பிரபுகளுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், உம்முடைய சனங்களினையருக்கும் நேரிட்ட எல்லா ஆபத்தையும் நீர் அற்பமென்றெண்ணுகிறீர்.—எங்களுக்கு நடந்த தெல்லாவற்றிலும் நீர் நீதிபகூரர், நீர் செய்தது நியாயம், நாங்கள் பாவஞ்செய்தோம்.—எங்கள் இராசாக்கள், பிரபுகள், ஆசாரியர்கள், பிதாக்களென்னுமிவர்கள் உமது நியாயப்பிரமாணத்தைக் காத்து நடக்கவில்லை, அவர்களுக்கு விரோதமாய் நீர் சாட்சியிட்ட கட்டளைகளுக்குஞ் சாட்சிகளுக்கும் செவிகொடுக்கவில்லை.—நீர் உமது மிகுந்த அனுக்கிரகத்தினால் தங்ககூடுளுக்களித்த விசாலமாகிய கொழுத்த பூமியிலும் தங்கள் இராசசியத்திலும் உம்மைச்சேவிக்கவில்லை, அவர்கள் தங்கள் பாவக்கிரமிகளையாக்குப்பரா முகம்பண்ணவுமில்லை.—பாரும், இன்றைக்கு கூசுநாகங்கள் அடிமைகள், எங்கள் பிதாக்கள் உத்தம திரவியங்களை அனுபவிக்கும்படி நீர் அவர்களுக்குக் கொடுத்ததேசத்தில் நாங்கள் அடிமைகளே.—நீர் எங்களுடைய பாவங்களினியித்தம் எங்களை கூசு அராசாளும்படி ஏற்படுத்திய இராசாக்களுக்கு அது மிகுந்தபலனை விளைவிக்கின்றது: அவர்கள் தங்கள் இஷ்டப்படிக்கு எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருகசீவனங்களையும் அடிமைப்படுத்துகிறார்கள், நாங்கள் மிகவும் வியாசுலப்படுகிறோம்.—ஆதலால் நாங்கள் இவை எல்லாவற்றையுங்கூடி நித்து ஒரு திடமான உடன்படிக்கையைக்கு அதை எழுதுவோம்; எங்களுடைய அபிபதிக்கும், லேவியர்களும், ஆசாரியர்களும் அதற்குமுத்திரைபோடுவார்கள்.

யி. அதிகாரம்.

க. உடன்படிக்கைக்கு முத்திரைபோட்டவர்களுடைய நாமங்களைத்தெரிவித்தல்: உஅ. உடன்படிக்கையின்பொருளைக்காட்டல்.
முத்திரையிட்டவர்களுடைய நாமங்களாவன, க அகலியாவின் புத்திரனாகிய நிகியரன்னும் தீர்

- (உச) யோச. க. உ. ச. ச. ச. உ. க. (உரு) வ. ச. கூ. எண். ய. க. உ. எ. உ. பா. அ. எ. அ. எ. சே. க. உ. ய. ச. உ. பா. ச. ய. க. உ. பா. க. உ. ய. க. (உச) நியா. உ. ய. க. உ. எ. சே. க. உ. ய. உ. க. க. இரா. ய. ச. க. க. இரா. ய. ச. ம. உ. க. க. எ. அ. ப. எ. இ. உ. (உஎ) நியா. உ. ய. ச. ச. வ. க. ச. ச. ச. உ. ச. வ. க. ச. ச. ச. நியா. உ. ய. அ. (உஅ) நியா. க. ய. க. ய. உ. க. ய. ச. வ. க. ச. ச. க. (உக) வ. ச. ய. ச. லேவி. ய. அ. இ. எ. சே. க. உ. ய. ய. க. ரோ. ய. இ. க. லா. க. ய. உ. ச. க. எ. ய. க. (கய) உ. இரா. ய. எ. ய. க. உ. நா. எ. க. க. ய. இ. எ. ரே. எ. உ. இ. அ. ப. எ. இ. க. க. பே. து. ரு. க. ய. க. உ. பே. து. ரு. க. உ. க. ஏ. சா. இ. இ. (கக) எ. ரே. ச. உ. எ. (கஉ) யா. த. கூ. ச. க. எ. உ. இரா. ய. எ. க. (கக) ச. வ. ர. ய. க. க. எ. ச. வ. ர. ய. க. தா. னி. க. இ. க. அ. ய. ச. (கரு) உ. பா. உ. அ. ச. எ. (கச) உ. பா. உ. அ. ச. அ. எஸ். ரு. க. க. (கஎ) உ. பா. உ. அ. க. க. இ. க. உ. பா. உ. அ. ச. அ. (கஅ) உ. இரா. உ. க. க. எஸ். ரு. ய. க. அ. தி. ய. க. —(யி. அ. தி. க.) அ. தி. க. க. அ. அ. தி. அ. க. அ. தி. க. க.

உ ஷாத், சிதிகியா,—செராயா, அசரியா, ஏரேமி
 கூ,சயா,—பஷ்கூர், அமரியா, மல்யோயா,—அம்றுஷ்,
 டு டெஷபனூயா, மல்லூக்,—ஆரீம், மிரேமோத், ஒப
 தியா,—தானியேல், கின்னீதோத், பாரூக்,—
 எ,அ மினூல்லாம், அபீயா, மியாமின்,—மகசியா, பில்
 காய், ஷிமாயியா: இவர்களே ஆசாரியர்கள்.—
 கூ லேவியராகிய அத்தனியாவின் புத்திரன் யேஸூ
 வா, எதைத்தின் புத்திரரில் ஒருவனாகிய பின்னூ
 வி, கத்தியேல்;—அவர்கள் சகோதரராகிய டெஷப
 னூயா, ஒதியா, கேலீத்தா, பெலாயா, ஆனான்,—
 யக யெ மீகா, ரேகோப், அஷபியா,—சக்கூர், ஷேரெ
 யக பனா, டெஷபனூயா,—ஒதியா, பாணீ, பின்னூ—
 ஷ சனத்தின் தலைவராகிய பாரேஷ், பாகாத், மோ
 ஹி வாபு, எலாம், சத்தா, பாணீ,—புன்னீ, அஸ்காத்,
 யக யெ பேபாய்,—அதொனியா, பிக்காய், ஆதீன்,—ஆற்
 யெ ரேர், இஸ்கியா, அசூர்,—ஒதியா, அனூம், பேத்
 யக யெ சாய்,—ஆரீப், அனாதோத், நெபாயி,—மப்பீயா
 உக ஷ், மினூல்லாம், ஏசீர்.—மிஷெஷ்பேல், சாதோக்,
 உஉ உக யதவா,—பெலத்தியா, ஆனான், அனூயா,—ஒஷி
 உசயா, அனானிய, அஜீப்,—அலோகேஷ், பிலகா,
 உடு உக ஷோபேக்.—ரேகூம், அஷப்பனா, மாசெயா,—அ
 உஎ கியா, கனான், ஆனான்,—மல்லூக், ஆரீம், பாலை.
 உஅ சனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியர்களும்,
 லேவியரும், வாசற்காவலானரும், பாடகரும்,
 நிதீனியரும், அந்நியதேசத்தவர்களினின்று தே
 வ னுடைய வேதப்பிரமாணத்தாக்குத்தக்களை வே
 றுபடுத்தின மற்றச்சனங்களும், அவர்கள் மனை
 வியரும், புத்திரரும், புத்திரிகளுமாகிய ஞான
 உக மும் புத்தியுமுள்ள யாவரும்,—தங்கள் சகோதர
 ரையும் தங்கள் அதிபதிகளையும் சார்ந்து, தே வ
 னுடைய தாசனாகிய மோசேயினால் அளிக்கப்
 பட்ட தேவ னுடைய நியாயப்பிரமாணத்தின்
 படி நடந்து, தங்கள் தேவ னாகிய யெகோ
 வாவின் சகலகட்டளைகளையும், நியாயப்பிரமா
 ணங்களையும், விதிகளையும் காத்து நிறைவேற்றும்
 கூய படி,—நாங்கள் தேசத்தின் சனங்களுக்கு எங்
 கள் புத்திரிகளைக்கொடாமலும் எங்கள் புத்திரருக்
 கு அவர்கள் புத்திரிகளைக்கொள்ளாமலும் இருப்
 பக போமென்றும்,—தேசத்தின் சனங்கள் ஓய்வுநாட்
 களில் யாதொரு பண்டத்தை யாகிலும் உணவுப்
 பொருளையாகிலும் விற்கக்கொண்டுவந்தால், ஓய்
 வுநாளிலும் மற்றத்திருநாளிலும் அவர்களிடத்
 தில் அதைக்கொள்ளமாட்டோமென்றும், ஏழாம்
 வருஷத்தில் வே ளாண்மை செய்யாமலும்
 கடன்வாங்காமலும் இருப்போமென்றும், சபதஞ்
 கூஉ சொல்லி ஆணையிட்டார்கள்.—மேலும் நமது தே
 வ னுடைய ஆலயத்தில் ஆராதனைத்தொண்டிருநட்
 கும்படி சமூகத்தப்பமும், நித்தியபோசனபலி
 யும், நித்தியதகனபலியும் ஓய்வுநாட்களிலும், அ
 மாவாசிகளிலும், நியமித்த உற்சவங்களும் பரி

சுத்த வஸ்துக்களும், இலரவேலர் நியமித்தம் பி
 ராயச்சித்தஞ்செய்யும்பாவபலிகளும், நமது தே
 வ னுடைய ஆலயத்தின் சகலகிரியையுமாகிய,—
 இவைகளினிமித்தம் வருஷந்தோறும் ஷேக்க
 லின்மூன்றில் ஒருபங்குகொடுக்கும்படிக்கு எங்
 கள்மேல் ஒருகடனை ஏற்றிக்கொண்டோம்.—
 வேதப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி நம
 கூசு து தேவ னாகிய யெகோவாவின் வேதிகை
 யின்மேல் தகிக்கும்பொருட்டு, பிதாக்களின்வ
 மிசப்படி வருஷந்தோறும் நியமித்தகாலத்தில்
 நமது தேவ னுடைய ஆலயத்தில் விறகுக் கொண்
 டெவரும்படிக்கு, ஆசாரியர் லேவியர் சனங்கள்
 என்னும் இவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்
 டோம்.—நாங்கள் எங்களுடைய நிலத்தின்மு
 கூடு தற்பலனையும் சமஸ்தவிறுட்சத்துச் சகல கனி
 களின் முதற்பலனையும் வருஷந்தோறும் யெ
 கோவாவின் ஆலயத்துக்குக்கொண்டெவரவும்,—
 நியாயப்பிரமாணத்தில் எழுதிய பிரகாரம் எங்கள்
 கூசு முதற்பேருள புத்திரரையும், மிருகசேவன்களை
 யும், எங்கள் ஆடுமடுகளின் தலையீற்றுக்களையும்,
 நம்முடைய தேவ னுடைய ஆலயத்தில் ஆராத
 னைசெய்யும் ஆசாரியர்களிடத்தில் கொண்டு
 கூசு வரும்,—நாங்கள் எங்கள் பிசைந்தமாவின் முதற்
 கூசு பங்கையும், நானாவத் விறுட்சத்தின் கனியை
 யும், திராட்சரசமும் எண்ணெயுமாகிய எங்கள்
 காணிக்கைகளையும் நம்முடைய தேவ னுடைய
 ஆலயத்தின் அறைகளில் ஆசாரியர்களிடத்திலும்,
 லேவியர் எங்கள் வேளாண்மை பட்டணங்கள்
 யாவற்றிலும் பத்திலொருபங்கைப் பெறுகிறதற்
 கு, அந்நிலத்தில் பத்தில் ஒருபாகத்தை லேவிய
 ரிடத்திலும் கொண்டெவரவும் சங்கற்பம்பண்ணி
 டோம்.—லேவியர் பத்தில் ஒருபாகத்தைப்பெ
 கூசு றுஞ்சமயத்தில் ஆரோனின் புத்திரனாகிய ஆசா
 ரியன் லேவியருடன் நிற்கவேண்டும்: லேவி
 யர், நம்முடைய தேவ னுடைய ஆலயத்திலுள்ள
 பண்டசாலைகளின் அறைகளில் அந்தப் பத்தி
 லொருபாகத்தில் பத்திலொருபங்கைக்கொண்டு
 கூசு வரவேண்டும்.—பரிசுத்த ஸ்தானத்தின் பாத்திரங்
 கூசு களும், ஆராதனைசெய்கிற ஆசாரியர்களும், வா
 சற்காவலானரும், பாடகரும் இருக்கும் அறை
 களில், இலரவேல் சந்தியாரும் லேவியசந்தி
 யாரும் தானியம், திராட்சரசம், எண்ணெயாகிய
 காணிக்கைகளைக் கொண்டெவரவேண்டும்: நாங்
 கள் நம்முடைய தேவ னுடைய ஆலயத்தைக்
 கைவிடமாட்டோம்.

யக. அதிகாரம்.

க. சீட்டுப்போட்டுயெருஷ்லேமிலே வாசம்பண்
 ணும்படி நியமித்தல்: கூ. அந்தச்சனங்களின்
 நாமங்களைவிவரித்தல்: உய. மீதியானசனங்கள்
 கிராமங்களிலே வாசஞ்செய்தல்.

(யச) எஸ்ரு. உ. கூ. அதி. எ. அ. (உஅ) எஸ்ரு. உ. கூ. சக. எஸ்ரு. க. க. (உக) உபா. உக. யக. யடு. சங். யக. கூ. உ. இ
 ரா. உக. கூ. உ. நாளா. கூ. சக. (கூ) யாத். கூ. யச. உபா. எ. ச. எஸ்ரு. க. யக. யச. (கூ) யாத். உய. ய. லேவி. உக. கூ. உபா.
 இ. யெ. யாத். உக. ய. யக. லேவி. உடு. ச. உபா. யடு. க. உ. (கூ) லேவி. உச. இ. உ. நாளா. உ. ச. (கூ) அதி. யக. கூ. ச. சா.
 ச. ய. யக. லேவி. ச. யக. (கூ) யாத். உக. யக. லேவி. யக. உக. உபா. உச. உ. (கூ) யாத். யக. உ. யெ. யக. (கூ) லேவி.
 உக. யெ. உபா. ய. அ. ச. லேவி. உஎ. கூ. (கூ) எண். ய. அ. உச. க. நாளா. க. உக. (கூ) உபா. ய. உ. க. யக. —(யக. அதி.)

சீனங்களின் அதிபதிகள் யெரூஷலேமியிலேவா சம்பண்ணினார்கள்: மற்றச்சனங்களும், பரிசுத்த நகரமாகிய யெரூஷலேமியே வாசஞ்செய்யும்படி பத்தப்பேரில் ஒருவரையும், மற்றப்பட்டணங்களில் வாசஞ்செய்யும்படி ஒன்பது பேரையும் கொண்டுவரும்பொருட்டுச்சீட்டுப் போட்டார்கள்.—மணப்பூருவமாக யெரூஷலேமியில் வாசஞ்செய்யும்படிவந்த யாவரையும் சனங்கள் ஆசிரித்தார்கள்.

க இரவரவேலரும், ஆசாரியர்களும், லேவியரும், சீனியரும், சலொமோனுடைய தாசரின்சந்ததியாரும் யூதாவின்பட்டணங்களுக்குள்ளே தங்குதற்கள் சுதந்தரமாகிய பட்டணங்களில் வாசஞ்செய்தார்கள்: யூதாவின் சந்தியாரிலும் பேன்யாமீன் சந்தியாரிலும் சிலர் யெரூஷலேமியிலே வாசஞ்செய்தார்கள்.—யெரூஷலேமியில் வாசஞ்செய்த நாட்டுக்கதிபதிகளாவார், யூதாசந்தியாரில் பெரெசின் புத்திரருக்குள் மகலாலேயேவின் புத்திரனாகிய ஷிபத்தியாவின் புத்திரனான அமரியாவின் புத்திரனாகிய சகரியாவின் பெளத்திரனும் ஊசியாவின் புத்திரனாகிய அத்தாயா;—ஆலோனிபெற்ற சகரியாவின் புத்திரனாகிய யோயாரீப்பின் புத்திரனாகிய அதாயாவின் புத்திரனான அசாயாவின் புத்திரனாகிய கொல்லோசெயின் பெளத்திரனும் பாருக்கின் புத்திரனாகிய மாசெயா.—யெரூஷலேமியில் வாசஞ்செய்த பெரெசின் புத்திரர் ஆக நானூற்றுபத்தெட்டுப்பேர் பராக்கிரமசாலிகள்.—பேன்யாமீன் சந்தியாராவார்; எஷாயாபெற்ற ஈதியேவின் புத்திரனாகிய மாசெயாவின் புத்திரனாகிய கொலாயாவின் புத்திரனான பிதாயாவின் புத்திரனாகிய யோவேத்தின் பெளத்திரனும் மிஜூல்லாமியின் புத்திரனாகிய சல்லூ.—அவனுக்குப்பின் கப்பாயா, சல்லாயி முதலானவர்கள் தொனாயிரத்திருபத்தெட்டுப்பேர்.—அவர்களுக்கு அதிகாரியாகிய சிக்ரியின் புத்திரன்யோவேல்: நகரத்துக்கு இரண்டாம் அதிகாரியாகிய சினுவாவின் புத்திரன் யூதா.—ஆசாரியர்களில் யோயாரீப்பின் புத்திரனாகிய யெதாயா, யாகின்.—வக தேவனுடைய ஆலயத்துக்கு அதிகாரியும் அதோப்பின் புத்திரனாகிய மிராயோத்தின் புத்திரனான சாதோக்கின் புத்திரனாகிய மிஜூல்லாமியின் பெளத்திரனும் இல்கியாவின் புத்திரனாகிய செராயா.—வஉ ஆலயத்தின் பணியிலைடசெய்கிற அவர்கள் சகோதரர் எண்ணூற்றிருபத்திரண்டுப்பேர்: மல்கியாபெற்ற பஷ்கூரின் புத்திரனாகிய சகரியாவின் புத்திரனான அம்சியின் புத்திரனாகிய பெலவியாவின் பெளத்திரனும் எரோகாமியின் புத்திரனாகிய மாகிய அதாயா.—பிதாவமிச பிரதானிகளாகிய அவனுடைய சகோதரர் இருநூற்றுநாற்பத்திரண்டுப்பேர்: இம்மேரின் புத்திரனான மிஷில்லேமோத்தின் புத்திரனாகிய ஆகசாயின் பெளத்திரனும் அஸரேவின் புத்திரனாகிய அமஷாய்.—அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள்தூ

றிருபத்தெட்டுப்பேர்: அகெடொலீயின் புத்திரன் சப்தியேல் இவர்களுக்கு அதிகாரியாயிருந்தான்.—லேவியரில் புன்னீயின் புத்திரனான அவூடுபியாவின் புத்திரனாகிய அசரீக்காமியின் பெளத்திரனும் அஜூப்பின் புத்திரனாகிய ஷிமாயா;—லேவியரின் பிரதானிகளாகிய வஷப்பிதாயியும் யோஷசாபாத்தர் தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலைகளை வசாரித்தார்கள்.—ஆசாப்பின் புத்திர லெனான சப்தியின் பெளத்திரனும் மீகாவின் புத்திரனாகிய மத்தனியாபிரார்த்தனை செய்து துதிக்கத்தொடங்கும் பிரதானியாயிருந்தான்: தன்சகோதரரில் இரண்டாவதாக பக்லூகியா, யெதூதானின் புத்திரனான காலாவின் பெளத்திரனும் வும் முவாவின் புத்திரனாகிய அப்தா.—பரிசுத்தக் லெனான இரூந்தலேவியர் ஆக இருநூற்றெண்பத்திரனுடைய.—வாசல்காப்பவர்கள் அக்கூப்பும் தல் வகமோனும், வாசல்காக்கும் அவர்கள் சகோதரர் நூற்றெழுபத்திரண்டுப்பேர்.

மற்ற இரவரவேலரும், ஆசாரியரும், லேவியரும், யூதாவின் சகலநகரங்களிலும் அவர்கள் தங்குதற்கள் சுதந்தரத்தி லிருந்தார்கள்.—சீனியர் ஒபே வகலிலேவாசஞ்செய்தார்கள்: சீகாவல்கிப்பாலும் அவர்களுக்கிகாரிகளாயிருந்தார்கள்.—யெரூஷலேமியிலுள்ள லேவியருக்கிகாரியாகிய புத்திரனாகிய மத்தனியாவின் புத்திரனான அஷப்பியாவின் பெளத்திரனும் பானீயின் புத்திரனாகிய ஊசீ. ஆசாப்பின் புத்திரருக்குள் பாடகர்கள் தேவனுடைய ஆலயத்தின் கிரியைக்கு அதிகாரிகளாயிருந்தார்கள்.—பாடகர்களுக்குத்தினந்தோறும் வகலியமிக்கப்பட்ட பங்குகிடைக்கும்படி இராசாக்கட்டினாயிட்டிருந்தான்.—யூதாவின் புத்திரனாகிய சேஸராசின் புத்திரரில் மிஷெஷ்பேலின் புத்திரன் பெத்தியா, சனங்களின் சகலகாரியங்களிலும் இராசாவுக்கு உதவி செய்தான்.—தங்கள் நாட்டு ௨௫ புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர், கீரியாத்தர் பாலிலும் அதின்கிராமங்களிலும், தீபோனிலும் அதின்கிராமங்களிலும், இகப்பேலிலும் அதின்கிராமங்களிலும்,—யேஜூவாவிலும், மோலாதாவிலும், பேத்தாவெத்திலும்,—அத்சர்ஜூவாவிலும் ௨௭ பேர் ஷேபாவிலும் அதின்கிராமங்களிலும்,—சிக் ௨௮ லாக்கிலும், மெகோனாகிலும் அவைகளின் கிராமங்களிலும்,—ஐனரீம்மோனிலும், சாரேயாகிலும், ௨௬ யர்மூத்திலும்,—சலோகாவிலும், அதல்லாமியிலும் ௩௦ அவைகளின் கிராமங்களிலும், லாஷேபிலும் அதின்கிராமங்களிலும், அசேகாவிலும் அதின்கிராமங்களிலும் பேஷேர்பா தொடங்கி இன்னோமியின் தாழ்ந்த யூயிவரைக்கும் வாசஞ்செய்தார்கள்.—கேபாவில் வாசஞ்செய்த பேன்யாமீன் புத்திரர் மிக்மாஷ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அவைகளின் கிராமங்களிலும்.—அனாதோத், நோப், ௩௨ அனனியா,—ஆத்சோர், ராமா, கித்தாயிம்,—ஆதி ௩௩ ௩௪ த், சேபோயிம், செபல்லாத்,—லோது, ஒலோஎன் ௩௫

(க) மத்.ச.டு. (உ) சியா.டு.க. (க) க.நானா.க.௨.௩. எஸ்.ரூ.௨.௪.௩. (ச) க.நானா.க.௩. ஆதி.௩.௪.௨.௬. (ஃ) க.நானா.க.௩. (ஃ) க.நானா.௨.௪.௨.௬. (௨௪) ஆதி.௩.௨.௪. (௨௬) எஸ்.ரூ.௩.௪.௩. (௨௪) ஆதி.௩.௪.௩.௩.

கிற ஊர்களிலுஞ் சிற்பாசாரிகளின் தாழ்த்தபூமி ஈசு யிலும் வாசஞ்செய்தார்கள்.—லேவியரிற் சிலர் யூ தாவிலும் பேண்டயாமீனிலும்வாசஞ்செய்தார்கள்.

102. அதிகாரம்.

க. ஆசாரியர் லேவியர் என்னுமிவர்களின் நாமங் களைத்தெரிவித்தல்: 10. பிரதான ஆசாரியருடைய நாமங்களை விவரித்தல்: 11. பிரதான லேவியரின் நாமங்களைக்காட்டல்: 12. மகிலைப்பிர திஷ்டைசெய்யும்படி உற்சவமாசரித்தல்: 13. ஆசாரியரும் லேவியரும் தேவாலயத்தில் செய்யவேண்டிய வேலைகள் இன்னதினனதென்று ஏற்படுத்தல்.

14. யல்தியேவென்புத்திரனாகிய சிருபப்பெலோ டும் யேஸூவாவோடும் ஏறிவந்த ஆசாரியர்களும் லேவியருமாவார்: 15. செராயா, எரேமியா, எஸ்ரா.— 16. அமரியா, மல்லூக், அற்றூஷ்,—17. ஷெசனியா, ரே ச கூம், மிரேமோத்,—18. இத்தோ, கின்னிதோ, அபீ 19. சுயா,—மியமின், மாதியா, பில்கா,—20. ஷிமாயியா, எ யோயாரீப், யெதாயா,—21. சல்லூ, ஆமோக், இல் கியா, யெதாயா. இவர்கள் யேஸூவாவின்காலத் தில் ஆசாரியர்களுக்குத் தங்கள் சகோதரருக்கும் 22. பிரதானிகளாயிருந்தார்கள்.—லேவியராவார்: 23. யே ஷூவா, பின்னூவி, கத்தியேல், ஷேரெபியா, யூதா, மத்தனியா, இவனும் இவன் சகோதரரும் துதி 24. செய்தலைவரிசாரித்தார்கள்.—25. பக்கூயா, உன்னீ என்ற அவர்கள் சகோதரர் அவர்களுக்கெதிரே காவல்காத்திருந்தார்கள்.

26. யேஸூவா யொயகேமைப்பெற்றான், யொய கீம் இலியாஷிப்பைப்பெற்றான், இலியாஷிப் 27. யோயாதாவைப்பெற்றான்,—யோயாதா யோனா தனைப்பெற்றான், யோனாதான் யதுவாவைப் 28. பெற்றான்,—யொயகேமீன் காலத்தில் பிதாவமி சங்களின் பிரதான ஆசாரியர்களாவார்: 29. செராயாவின் சந்ததியாரில் மிராயா, எரேமியாவின் 30. சந்ததியாரில் அனானியா,—எஸ்ராவின்சந்ததியாரில் மிஷூல்லாம், அமரியாவின் சந்ததியாரில் 31. யோகானான்,—மிலீகுவின் சந்ததியாரில் யோ 32. னாதான், ஷெபனூவாவின் சந்ததியாரில் யோ 33. ஷேப்பு,—ஆரீமீன்சந்ததியாரில்அத்தா, மிராயோத் 34. தின்சந்ததியாரில் எஸ்காய்,—இத்தோவின் சந்ததியாரில் சகரியா, கின்னிதோளின் சந்ததியாரில் 35. மிஷூல்லாம்,—அபீயாவின் சந்ததியாரில் சிக்ரி, மின்யமின், மோவதியாசந்ததியாரில் பில்தாயி,— 36. பில்காவின்சந்ததியாரில் ஷம்முலா, ஷிமாயியா 37. வின் சந்ததியாரில் இகோனாதன்;—யோயாரீப் பின்சந்ததியாரில் மத்தூயி, யெதாயாவின்சந்ததி 38. உயாரில் ஊஷி,—சல்லாயியின் சந்ததியாரில் கல் 39. உலாயி, ஆமோக்கின் சந்ததியாரில் ஏபேர்,—இல் கியாவின் சந்ததியாரில் அஷபியா, யெதாயா 40. வின்சந்ததியாரில் நிதனேல்.

41. இலியாஷிப், யோயாதா, யோகானான், யதுவா என்பவர்களுடையகாலத்தில் லேவியரும், பார் சியனாகிய தாரியாவெஷின் ஆளுகைவரைக்கும்

ஆசாரியர்களும் பிதாவமிசங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்.—லேவியுத்திரராகிய பிதாவ மிசங்களின்தலைவர்கள் இலியாஷிப்பின்புத்திர னாகிய யோகானானின்காலம்வரைக்கும் நாளா கம்புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தார்கள்.—லேவிய உச யபிரதானிகளாகிய அஷபியாவும், ஷேரெபியா வும், கத்தியேவின் புத்திரனாகிய யேஸூவாவும், அவர்களுக்கு எதிரேநிற்கும் அவர்கள் சகோதர ரும் தேவனுடைய தாசனாகிய தாவீதின்கட்ட னைப்படிசீர்த்தனமுந்துதியும்பண்ணும்பொருட் டு எதிர்முகவகுப்பாக ஏற்படுத்தப்பட்டார்கள்.— மத்தனியா, பக்கூயியா, ஓபதியா, மிஷூல்லாம், 42. இ தல்மோன், அக்கூப்பென்னும்வாசற்காவலாளர் பண்டகசாலையின்வாசல்களைக்காவல்பண்ணிக் கொண்டுருந்தார்கள்.—இவர்கள் யோசாதாக்கின் உச பெளத்திரனும் யேஸூவாவின் புத்திரனுமாகிய யொயகேம்அரசாண்டகாலத்திலும், அதிகாரியாகிய நிகியியா, வேதபாரகனாகியஎஸ்ரா ஆசாரியன் என்பவர்களுடைய காலத்திலும் இருந்தார்கள்.

யெரூஷலேமின்மதில் பிரதிஷ்டைசெய்தகா உள லத்தில் துதியினாலும், பாடலினாலும், கைத்தா னம் தம்புரு சுரண்டலம்என்பவைகளினாலும், ஆனந்தமாகி, பிரதிஷ்டை உற்சவத்தைக்கொண் டாடும்படி லேவியரை யெரூஷலேமுக்குக்கொ ண்டுவரும்பொருட்டு அவர்களுடைய சகலத் தானங்களிலும் அவர்களைத்தேடினார்கள். பாட கர்யெரூஷலேமின் நான்குதிசைகளிலும் தங்க ளுக்குக்கிராமங்களை உண்டாக்கியிருந்தார்கள்:— ஆதலால் பாடகரின் வமிசத்தார் யெரூஷலே உஅ மின் நான்குதிசைகளிலுமுள்ள சமஸூமியினின் தும், நிதோபாத்தியரின் கிராமங்களினின்றும்,— பேத்திவ்காலினின்றும், கோபா அஸ்மாவேத் என்உசு ளும் வயல்களினின்றும்கூட்டல்கூடினார்கள்.— ஆசாரியர்களும் லேவியரும் தங்களைச்சுத்தப்ப 43. படுத்தினார்கள், சனங்களையும் வாசல்களையும் மதி லையும் சுத்தப்படுத்தினார்கள்.—பின்பு நான்யூதா 44. வின்அதிபதிகளை மதிலின்மேற்கொண்டுபோய்த் துதிக்கிறவர்களாகிய இரண்டுபெரியகூட்டத்தா ரை ஏற்படுத்தினேன், ஒருகூட்டத்தார் குப்பை வாசலுக்குநேரே மதிலின்மேல் வலப்புறத்திற் போனார்கள்.—அவர்களுக்குப்பின் ஓடியாவும், 45. யூதா அதிபதிகளிற்பாதிப்பேரும்,—அசரியாவும், 46. எஸ்ராவும், மிஷூல்லாமும்,—யூதாவும், பேனயா 47. மீனும், ஷிமாயியாவும், எரேமியாவும்,—ஆசாரி 48. யபுத்திரரில் எக்காளத்தோடு ஆசாப் பெற்ற சக் கூரின்புத்திரனாகிய மீகாயாவின்புத்திரனை மத் தனியாவின்புத்திரனாகியஷிமாயியாவின்பெளத் திரனும் யோனாதானின்புத்திரனுமாகிய சகரியா வும்;—தேவனுடையதாசனாகிய தாவீது ஸ்தா 49. பித்ததேவாத்தியங்களோடு அவன் சகோதரராகிய ஷிமாயியா, அசாரயேல், மிலாலாய், கிலலாய், மாகாய், நிதனேல், யூதா, அனானி என்பவர்க ளும்போனார்கள், வேதபாரகனாகிய எஸ்ராஇவர்

(52. அதி. உச.) அதி.அ.க. எஸ்ரா.எ.சு.ய.க. (உஎ) உபா.உய.டு. சங்.கய. க.நாளா.உச.க. உ.நாளா.டு.ய.க. (கடு) எண்.ய.உ.அ. (கச) உ.நாளா.உ.க.டு.

கூக களுக்குமுன் நடந்தான்.—அவர்கள் தங்களுக்கு எதிர்ப்புறுத்திலுள்ள நீர்ஊற்றுவாசலாலே தாலீது நகரத்தின் மதிலின் படிகளிலேறித் தாலீதின்வீட்டிலே கீழ்த்திகையிலுள்ளதண்ணீர் வாக்கூ அசல்மட்டும் போனார்கள்.—துதிக்கிறவர்களாகிய மற்றக்கூட்டத்தார் மதிலின்மேல் மற்றத்திகையிலேபோனார்கள்; நானும் சனங்களிற்பாதிப்பேரும் அவர்களுக்குப்பின் மதிலின்மேலாக ஆப்ப்சோ கோரந்தொடங்கி விசாலமதில்வரைக்கும் கூக போய்,—எப்ராயீயின்வாசலிலும், பழையவாசலிலும், மச்சவாசலிலும்நின்றது அனனேல் கோபுரவழியாயும், மெய்கோபுரவழியாயும் ஆட்டுவாசல்வரைக்குஞ் சென்றோம்: அவர்கள் சிறைச்சய சாலையின் வாசலில் நின்றாவிட்டார்கள்.—துதிக்கிறவர்களாகிய இரண்டுகூட்டத்தாரும், நானும், சக என்னோடே அதிபதிகளிற்பாதிப்பேரும்;—எக்கானங்கனோடே இலீயகீம், மாசெயா, மின்யமீன், மீகாயாவு, ஸலியோயேனும், சகரியா, அசுடனையி என்னும் ஆசாரியர்களும்;—மாசெயா, உழியாயா, எலீயேசார், ஊசீ, யோகானான், மல்லியா, எலாம், எட்சர் என்பவர்களும் தேவனுடைய ஆலயத்திலே நின்றாவிட்டோம். பாடகர்கள் தங்கள் அதிகாரியாகியயெஸரேகியவோடும் சக உரத்தசத்தத்துடன் பாடினார்கள்.—தேவன் அவர்களை மிருந்த ஆனந்தத்துடன் களிகூரப்பண்ணினபடியினால், அன்றைத்தினம் அவர்கள் மிருதியான பலியீட்டுச் சந்தோஷப்பட்டார்கள்: அவர்கள் மனவியரும்பின்னைகளுஞ்சந்தோஷப்பட்டார்கள்: வெருதுரமட்டும்யெருஷலேமின் ஆனந்தத்தொனிகேட்கப்பட்டது.

சக அந்தச்சமயத்தில் யூதாசனங்கள் அங்கேநின்ற ஆசாரியர்மேலும் லேவியர்மேலுஞ் சந்தோஷமாயிருந்தபடியினால், பொக்கிலும், படைப்புக்கள், முதற்பலன், பத்திலொருபாகம், நகரவாசல்களிலிருந்து ஆசாரியர்கள்லேவியர்கள் என்பவர்களுக்காக விதிக்கப்பட்ட பங்குமானவைகளை அறைகளிலேசேர்க்கும்படிசிறாஎறப்பெற்றப்பட்டார்கள்.—தாலீதும் அவன்புத்திரனாகிய சலோமோனும் இட்டகட்டளைப்படி பாடகரும் வாசற்காவலானருந்தங்கள் தேவனுக்கேற்ற காவலையும் பரிசுத்தப்பண்ணுதலின் காவலையும் காத்தாழந்தார்கள்.—பூருவத்திலே தாலீது, ஆசாப் என்பவர்களுடையகாலத்திலேபிரதானபாடகர் தேவனைக்கீர்த்தனம்பண்ணித்துதித்துப் பாடும்படி ஏறப்பெற்ற பட்டிருந்தார்கள்.—அன்றியுஞ் சிருப்பப்பெலின்காலத்திலும், நிகியியாவின் காலத்திலும் இலரவேலரனைவரும், பாடகருக்கும் வாசற்காவலானருக்கும் தினந்தோறும் அவரவர்பங்கைக்கொடுத்தார்கள்: அவர்கள்லேவியருக்காகப் பொருள்களைப் பரிசுத்தப்படுத்தினார்கள்; லேவியர் ஆரோன்வமிசத்தினியித்தம் அதைப்பரிசுத்தப்படுத்தினார்கள்.

யுக. அதிகாரம்.

க. கலந்தசனங்களினின்றும் கட்டளைப்படியுதையரைப் பிரித்தல்: ச. நிகியியா ஆலயத்தின் அறைகளைச் சந்தித்தல்: டி. தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்தைச் சீர் திருத்தல்: டி. ஓயவுநாளே ஆசரிக்கக்கட்டளையிடல்: உக. அந்நிய தேசத்து ஸ்திரிகளை விலக்கும்படி விதித்தல்.

அன்றைத்தினம் சனங்களுடைய செவிக்கேற மோசேயின் புத்தகத்தை வாசித்தார்கள்; அதில் அம்மோசேயின் மொவாபியனும் இலரவேல் சந்ததியானார்ச் சந்தித்துப் போசனபானங்கொடாமையாலும், அவர்களைச் சயிக்கும்படி பிலியாமுக்குப் பணங்கொடுத்து அழைத்தபடியினாலும்,—அவர்கள் ஒருபொழுதும் தேவனுடைய சபையில் பிரவேசிக்கப்படாது; ஆகிலும் நம்முடைய தேவன் அந்தச்சபத்தை ஆசீர்வாதமாக முடிச்செய்தாரென்று எழுதியிருந்தது.—அவர்கள் இந்தக்கட்டளையைக் கேட்டபொழுது, கலந்தசனங்கள் எல்லாரையும் இலரவேலரினின்றி பிரித்து விட்டார்கள்.

இதற்குமுன்னே தேவனுடைய ஆலயத்தின் அறைக்கதிகாரியாகிய இலியாஜிப்பென்னும் ஆசாரியன், தோபியாவுடன் சம்பந்தம் கலந்திருந்தான்.—பூருவகாலத்தில் அவர்கள் நிவேதிக்கும் வஸ்துக்களையும், குந்தருவையும், பாத்திரங்களையும், லேவியருக்கும் பாடகருக்கும் வாசற்காவலானருக்கும் விதிக்கப்பட்ட தானியம் திராட்சரசம் எண்ணெய் என்னும் இவைகளில்பத்திலொருபாகத்தையும், ஆசாரியர்களின் காணிக்கைகளையும் வைத்த ஒருபெரிய அறையை அவனுக்காக ஆயத்தம் பண்ணியிருந்தான்.—இதெல்லாம் நடந்தகாலத்தில் நான் யெருஷலேமில் இல்லை: பாபேலின் இராசாவாகிய அர்த்தக்ஷுஷ்தா அராசாண்ட முப்பத்திரண்டாம் வருஷத்தில், நான் இராசாவிடத்திற் போயிருந்தேன், சிலகாலஞ் சென்றபின் இராசாவிடத்தில் உத்தரவுபெற்றுக் கொண்டு,—யெருஷலேமுக்குவந்தபொழுது இலியாஜிப் தேவனுடைய ஆலயத்தின் பிரகாரங்களில் தோபியாவினியித்தம் ஒரு அறையை ஆயத்தப்படுத்திச்செய்த அந்தந்தீமையான காரியத்தை அறிந்துகொண்டேன்.—அதனால் நான் மிகவுந்துக்கப்பட்டேன்: அன்றியும் அறையினின்றி தோபியாவுடைய பரிசனங்களின் சகல பொருள்களையும் அகற்றிவிட்டேன். நான் கட்டளையிட அவர்கள் அந்த அறைகளைச் சந்தித்தார்கள்.—அந்த ஸ்தானத்தில் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களையும், போசனபலிகளையும், குந்தருவையும் திரும்பவும் கொண்டுவந்து வைத்தேன்.

லேவியரினில் பங்குகள் அவர்களுக்குக்கொடுக்கப்பட்டாமையினால், தொண்டெய்தலேவியரும்

(கூக) அதி. உ. யச. அதி. க. டி. டி. உ. க. (சச) உ. நாளா. கூ. யக. யெ. (சக) க. நாளா. உ. டி. க., (சஎ) எண். ய. ய. உ. க. உ. ச., உ. ச. — (யுக. அதி. க.) உ. பா. கூ. யக. யெ. உ. இரா. உ. கூ. உ. ஏசா. கூ. யக. உ. பா. உ. கூ. கூ. ச. எண். உ. உ. ச. (உ) எண். உ. கூ. யக. (இ) அதி. யக. சச. எண். ய. ய. உ. க. உ. ச. (அ) உ. நாளா. உ. கூ. டி. யக. யெ. யி. (ய) மல். கூ. அ. எண். கூ. டி. உ.

பாடகரும் தங்கள் தங்கள் வயல்வெளிக்கு ஒடி விக விட்டார்களென்றறிந்தேன்.—நான், தேவனுடைய ஆலயங்கைவிடப்பட்டதேதென்று சொல்லி அதிகாரிகளைக்கடிந்தேன்; பின்புநான் அவர்களைக்கடிவரும்படிசெய்து, அவரவர் நிலையில் அஹை வரவர்களைஸ்தாபித்தேன்.—அப்பால்யூதேயர்யாவரும் தானியம், புத்திரிராட்சாசம், எண்ணெய் என்னு மிவைகளில் பத்திலொரு பாகத்தைப் பொக்கிஷ சாலகைக்குக் கொண்டுவரத் தொ வக டங்கினார்கள்.—ஆசாரியனாகியஷெலேயரியாவும், வேதபாரசுகளைய சாதோக்கும், லேவியரில்பிதாயாவும், அவர்களேயன்றி மத்தனியாவின்பெனத்திரனும் சக்கூரின் புத்திரனுமாகிய ஆனானும், உண்மையுள்ளவர்களென்று மதிக்கப்பட்டபடியால்; அவர்களைப்பண்டசாலகைக்கு அதிகாரிகளாக ஏற்படுத்தினேன்: அவர்கள் தங்கள்சகோதரருக்குப் பகிர்த்துகொடுக்கும் அதிகாரம் பெற்றவச ரூர்கள்.—என்தேவனே, இதைக்குறித்து என்னை நினைந்தருளும், என்தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின்முறைமைகளுக்காகவும்தான் செய்த நற்சிகிரியையொ டுபியவிடாதிரும்.

வடு அக்காலத்திலே நான், யூதாவில்சிலர் ஒய்வுகளிலே திராட்ச ஆலமிதிப்பதையும், அரிக்கட்டுக் கொண்டெருவதையும், கழுதைகளிற்சுமைஏற்றுவதையும், ஒய்வுகளிலே திராட்சாசத்திராட்சப்பழம் அத்திப்பழமுதலியசகலசுமைகளையும் யெருஷலேமுக்குக் கொண்டெருகிறதையும் கண்டேன்: அவர்கள்உணவுப்பொருளைவிற்கிற அத்தினத்தில் அவர்களுக்கு விரோதமாய்ச்சாட்சியக யிட்டேன்.—யெருஷலேமில் குடியிருக்கிற தீறுவின் சனங்குகிற்சிலர், மீனையும் சகலவிதபண்டங்களையும் ஒய்வுகளிலே யூதாசனங்களுக்குக் கொண்டு வந்தவற்றார்கள்.—அப்பொழுதுநான், நீங்கள் ஒய்வுகளை அவமதிக்கிறீர்கள், நீங்கள் செய்துகிற இந்தத்தீமையென்ன.—உங்கள்பிதாக்கள் இப்படிச்செய்தபடியால், நமதுதேவன் இந்தச்சகலதீமைகளையும் நம்மேலும் இந்தநகரத்தின்மேலும் வருவித்தாரல்லவா; இன்னும் நீங்கள் ஒய்வுகளை அவமதிப்பதினால் இலரவேலர்மேல் அதிகருரோதத்தை வருவிக்கிறீர்களே யென்று சொல்லி, யூதாவின் பிரதானிகளைக்கடிந்துகொண்டேன்.—

வக ஒய்வுகளைக்குமுதல்நான் யெருஷலேமின்வாசலில் இருண்டையும்பொழுது வாசல்களைப்பூட்டிப்படிக்கட்டினையிட்டு, ஒய்வுநான் கழியும்ட்டி அவைகளைத் திறக்கப்படாதென்று விதித்தேன்: அன்றியும் ஒய்வுகளில் ஒருசுமையும் உள்ளே கொண்டுவாராதபடி, என்பணிவிடைக்காரரிற் உயிலரைவாசலில் நிறுத்தினேன்.—அதினால் வர்த்தகரும் பலபடைடங்களைவிற்கிறவர்களும் இரண்டொருநாள் யெருஷலேமுக்குப்புறத்தில் இராத்தக தங்கினார்கள்.—அப்பொழுது நான் அவர்களுக்கு விரோதமாக்சாட்சியிட்டிட்டு, நீங்கள் மதினுக்குப்

புறத்தில் இராத்தங்குலதேது; நிரும்பவும் இப்படிச்செய்வீர்களாகில் உங்கள்மேல் கைவைப்பேனென்றேன். அதுமுதல் அவர்கள் ஒய்வுகளில் வந்ததில்லை.—பின்புலேவியர் ஒய்வுகளைப்பரிசுத்த உதப்படுத்தும்பொருட்டுத் தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொண்டெவந்துவாசல்களைக்காக்கவேண்டுமென்று அவர்களுக்குக்கட்டினையிட்டேன். என்தேவனே, இதைக்குறித்தும் என்னை நினைந்தருளும், உமது அளவில்லாத தமையின்படி எனக்கிரங்கும்.

அக்காலத்தில் அஷ்தோத்தியர், அம்மோனி உகயர், மோவாபியர் என்னும்ஸ்திரிகளை விவாகஞ்செய்திருந்த யூதர்களையுக் கண்டேன்.—அவர் உசுகள் பிள்ளைகள் பேசினதில் பாதி அஷ்தோத்தின்பாஷை, அவர்கள் அந்தந்தச்சாதியின் பாஷையையன்றி, யூதபாஷையைப்பேச அறியார்கள்.—அதினால்நான் அவர்களுடன்விவாதம்பண்ணி, அவர்களைக்கடிந்தேன், சிலரைநான் அடித்து, அவர்கள்மயிரைப்பிடுங்கி, நீங்கள் உங்கள்புத்திரிகளை அவர்கள்புத்திரருக்குக்கொடாமலும், அவர்கள் புத்திரிகளை உங்கள்புத்திரருக்காவது உங்களுக்காவது கொன்னாமலும், இருங்கள்.—இலர உகவேலரின் இராசாவாகிய சலோமோன் இவ்விதகாரியங்களினாலேபாவஞ்செய்யவில்லையா; அநேக சாதியாருக்குள்ளும் அவனுக்கு நிகரான இராசா ஒருவனுமில்லை, அவன் தன் தேவனால் நேசிக்கப்பட்டிருந்தான், தேவன் இலரவேலரனைவருக்கும் அவனை இராசாவாக ஏற்படுத்தினார்: அவனையும் அந்நியதேசத்து ஸ்திரிகள் பாவஞ்செய்யப்பண்ணினார்கள்.—இனி அந்நியதேசஸ்திரிகளை உங்களுக்காவது செய்து, நம்முடைய தேவனுடைய கட்டினையமீறுவதற்கேதுவாக இந்தப்பெரியபாவத்தைச்செய்யும்படி காங்கள் உங்களுக்குச்செவிகொடுக்கலாமா என்று சொல்லி, அவர்களைத் தேவனைக்கொண்டு ஆணையிடுவீத்தேன்.—பிரதான ஆசாரியனாகிய இலியாஷிப்பின் அபுத்திரான யோயாதாவின் புத்திரரிலொருவன், ஒருரோனியனாகிய சன்பல்லாத்துக்கு மருமகனானான்: ஆதலால்நான் அவனை எனக்குமுன்னின்று தூரத்திவிட்டேன்.—என்தேவனே, அவர்கள் உக ஆசாரியப்பட்டத்தையும், ஆசாரியர்களின் தொண்டிக்கும் லேவியருக்குமேற்ற உடன்படிக்கையையும் அசுசிப்படுத்திப்படியினால் அவர்களை நினைத்துக்கொள்ளும்.—இவ்விதமாய் நான் மறு கூசாதியார்யாவரையும் நீக்கி, அவர்களைச்சுத்தி செய்தேன்; ஆசாரியரும் லேவியருமாகிய ஒவ்வொருவரையும் அவரவர்தொழிலில் ஏற்படுத்தி, ஸ்தா ககபித்தகாலத்தில், விறகுகளையும் முதற்பலன்களையும் கொண்டெருமப்படி சனங்களை ஏற்படுத்தினேன். என்தேவனே, நன்மைக்கென்று என்னை நினைந்தருளும்.

(வக) தீதி. உயி. ச. யாத். உயி. (வடு) ஏரே. ஹெ. உக. உக. (வய) ஏரே. ஹெ. உக. உக. உக. வச. வக. (வக) லேவி. உக. கூஉ. ஏரே. ஹெ. உக. உக. (உடு) தீதி. உயி. ச. (உசு) க. இரா. வக. க. க. இரா. கூ. வக. உ. நானா. க. உ. உ. சாமு. வ. உ. ச. க. இரா. வக. ச. (உக) மல். உ. ச.

எ ஸ் த ரி ன் பு த் த க ம்.

க. அதிகாரம்.

க. அகஷ்டவேரோஷ் இராசாவிருந்துசெய்தல்: ய. வஷ்திகட்டளை. மீறல்: யக. மெமுகானுடைய ஆலோசனைக்கேற்க ஸ்திரிகள் தங்கனநாயகமா ரை மதிக்கும்படி இராசாகட்டளை பிரஸ்தாபம் பண்ணல்.

அகஷ்டவேரோஷ், இந்துதேசந்தொடங்கிக்க ஷ்தேசம்வரைக்குமுள்ள தூற்றிருபத்தேழு உப ராச்சியங்களை அரசாண்டான்.—அந்த அகஷ்டவே ரோஷ் இராசா, ஆஷ்டானென்னும் இராசதானி யில் தனது இராச்சிய சிங்காசனத்தின்மேல் வீற் றிருந்து, இராச்சியபரிபாலனம்பண்ணின மூன் றும்வருஷத்தில்,—அவன்தனக்கு ஆதினமாயிருந் தசகல பிரபுகளுக்கும் தாசருக்கும் ஒருவிருந்து செய்தான்; பாரசிலும் மேதியவிலுமுள்ள பராக் கிரமசனங்கனும், உபராச்சியப்பிரதானிகளும், பிரபுகளும் அவன்சமுக்கத்தில் இருந்தார்கள்.— அவன் மகிமைபொருந்திய தன் இராச்சியத்தின் ஐசுவரியங்கனையும், தன் மேன்மைபொருந்திய மகத்துவத்தின் பிரஸ்தாபத்தையும், நெடுநாளா கிய தூற்றென்பது நாளளவுக்கு விளங்கச்செய் தான்.—அந்நாள்கள்சென்றபின் இராசா, ஆஷ்டா னென்னும் இராசதானியிலிருந்த சிறியோர் பெ ரியோராகிய சனங்கன் யாவருக்கும், அரமனை யின்நந்தவனத்துப்பிராகாரத்துக்குள் ஏழுநாள்வி ருந்துசெய்தான்.—வெண்மையும், பச்சையும், நீ மமுமாகியதொங்குதிரைகள், தூயிரவருணமுள் ளமெல்லிய தூவினூற் செய்யப்பட்ட கயிறுகளி னால், வெண்கற்றூண்களின் வெள்ளிவளையங்க ளிலே தூக்கப்பட்டன: செம்மையும், நீலமும், வெண்மையும், கருமையுமானகற்கன்பதித்தனவ ரிசையின்மேல் பொன், வெள்ளிகளினால் அல ன்கரிக்கப்பட்ட மஞ்சள்கள் இருந்தன.—அவர் கள் குடிக்கும்படி பலவிதமான பொற்பாத்திரங் களில் இராசமேன்மைக்கேற்க, இராச்சியத்தின் திராட்சரசுக் கொடுக்கப்பட்டது.—எவர்களுந் தங்கள் தங்கள் இஷ்டப்படி செய்யலாமென்று, இராசா தன் வீட்டதிகாரிகள் சகலருக்கும் கட் டளையிட்டிருந்தபடியினால், முறைப்படி பா னம் பண்ணினார்கள்; ஒருவரும் வலாற்காரம் பண்ணவில்லை.—இராசாத்தியாகிய வஷ்தியும், அகஷ்டவேரோஷ் இராசாவின் அரமனையில் ஸ்தி ரிகளுக்கு விருந்து செய்தான்.

ய. ஏழாம் நாளில் இராசா திராட்சரசுத்தினால் ம னங்கனித்திருக்கிறபொழுது, இராசாத்தியாகிய வஷ்தி பார்வைக்கு அழகுள்ளவனாயிருந்தபடி யால், அவன் செனந்தரியத்தைச் சனங்களுக்கும்

பிரபுகளுக்கும் காட்டும்பொருட்டு, இராசகிரீ டத்தோடு இராச சமுக்கத்தில் அவனை அழைத்து வரும்படி,—அகஷ்டவேரோஷ் இராசா, தன் ச முக்கத்தில்சேவிக்கிற அண்ணகராகிய மிருமான், பிஸ்தா, அர்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழுபேருக்கும் கட்டளையிட் டான்.—இராசாத்தியாகிய வஷ்தியோ, அண் டெண்கர்கள் சொல்லிய இராசகட்டளையின்படி வ ரச்சம்மதிக்கவில்லை: அதனால் இராசா மிகவுங் கோபங்கொண்டான், அவனுக்குக்குரோதமுண் டது.

அச்சமயத்தில் இராசசமுக்கத்தில் நின்று இராச் யியத்தில் மேன்மையுள்ளவர்களாகிய பாரசிலும், மேதியவிலும் இருந்த அதிகாரிகளான கர்ஷே னா, ஷேதார், அத்மாநா, தர்ஜிஷ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் ஏழுபேரும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.—அப்பொழுது இ யச ராசா, நியாயப் பிரமாணத்தையும் இராச நீதியை யும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வ ழுக்கமாதலால், காலங்களை யுணர்ந்த அந்த வித் துவான்களை நோக்கி,—அகஷ்டவேரோஷ் இரா யடு சா அண்ணகர்களைக்கொண்டு இட்டகட்டளை யை இராசாத்தியாகிய வஷ்தி மீறினதினிமித் தம் நியாய சாஸ்திரத்தின்படி காம் அவளுக் குச் செய்யவேண்டிய தென்னவென்றுகேட்க,— மெமுகான், இராசாவின் சமுக்கத்திலும், பிரபு யக களின் சமுக்கத்திலும் அதற்கு உத்தரமாக, இரா சாத்தியாகிய வஷ்தி இராசாவுக்குமாத்திரமல்ல, சகல பிரபுகளுக்கும், அகஷ்டவேரோஷ் இரா சாவின் சகல உபராச்சியங்களிலுமுள்ள சகல சனங்களுக்கும், இந்தத்தீமையைச்செய்தான்.— அகஷ்டவேரோஷ் இராசா இராசாத்தியாகியவஷ் யெ ன தியைத்தமது சமுக்கத்தில்வரும்படி கட்டளையிட் டபொழுது, அவன் வரவில்லையென்று, இரா சாத்தியின் இந்தச்செய்தி சகலஸ்திரிகளுக்குள் ளும் பரம்பிவிடும், அதினால் அவர்களுந் தங் கள் தங்கள் கணவரை அவமதிப்பார்கள்.—பார யசிலும், மேதியவிலுமுள்ள ஸ்திரிகள், இராசாத் தியின் இந்தச்செய்தியைக்கேள்விப்பட்டு, இன் றைத்தினமே இராசாவின் சகல பிரபுகளிடத்தி லும் இப்படிச்சொல்லுவார்கள். அதினால்மிருந்த அவமானமுங்குரோதமும்விளையும்.—ஆகையால் யக இராசாவுக்குப்பிரியமானால், வஷ்தி அகஷ்டவே ரோஷின்சமுக்கத்தில் வரலாகாதென்றும், இரா சா, அவளுடைய இராச்சியமேன்மையை அவ ளிலும் உத்தமியாகிய வேறொருஸ்திரிக்குக்கொ டிப்பாராகவென்றும், ஒருஇராசகட்டளைகொடுக்

(க. அதி. க.) எஸ்.ரா.ச.க. தானி.க.க. தானி.க.க. (உ) க.இரா.க.ச.க. நிதி.க.க. (ஈ) ஆதி.ச.ய.உ.ய.மாற்.ச.உ.க. (ஊ) எசே.க.உ.க.ச.க. ஆமோ.உ.அ. (யக) எஸ்.ரா.எ.ய.க. உ.இரா.உ.இ.ய.க. (யச) எரே.ய.எ. தானி.உ.ய.உ. மத்.உ. க. (யெ) எபே.இ.க.க. (யக) தானி.ச.அ.ய.உ.ய.இ.

கப்படவும், அது மாறுபடாதபடிக்குபார்சியரும் மேதியருமாகிய இவர்களுடைய நியாயப்பிரமா உய ணங்களில் எழுதப்படவும்வேண்டும்.—இராசா செய்யுங்கட்டளை, விஸ்தாரமாகிய அவருடைய இராச்சியமென்றும் பிரசித்தமானபின்பு, ஸ்திரிகளையாவரும் பெரியோர் சிறியோராகிய தங்கள் தங்கள் கணவரைக் கணம்பண்ணுவார்களென் உக ருள்.—அந்தவாக்கு இராசாவுக்கும், அவன்பிர புகளுக்கும் நலமாய்த்தோன்றினபடியினால், இ ராசா மெழுகானுடைய வாக்கின்படியே செய் ௨௨ தான்.—எந்தப்புருஷருந்தங்கள்தங்கள்வீட்டை ஆளவேண்டுமென்றும், இதை அந்தந்தச்சனங்க ளுடைய பாவையிலேபிரசித்தம்பண்ணவேண் டுமென்றும், உபராச்சியங்களில்வழங்கும்எழுத் துக்களால், உபரவாப்பாவையினால், தமக்காநீன மாண சகல உபராச்சியங்களிலுமுள்ள எல்லாச் சனங்களுக்கும் பத்திரங்களை அனுப்பினான்.

உ. அதிகாரம்.

௧. அநேகங்களினியர்களை சேர்த்தல்: ௫. எஸ்தரும் அவன்பாலகபிதாவாகியஇவர்களுடைய சரித்திரந்தொடங்கல்: ௮. எஸ்தர், ஸ்திரிபால களிடத்தில்கடாட்சம்பெறல்: ௧௨. சத்திசெய்து இராசாவினிடத்தில் போருமுறைமை தெரி வித்தல்: ௧௫. இராசாஎஸ்தரினமேற்பிரீதிகைவத் தல்: ௨௧. இராசாதரோகத்தைத்தெரிவித்ததனி மித்தம் மோர்திகாயியின் நாமம் நாளாகமத்திற் பதிக்கப்படல்.

இவைகளின் பின்பு அகஷ்ட வேரோஷ் இராசா கோபந்தணிந்து, வஷ்டியையும், அவன் செய்த காரியத்தையும், அவளுக்கு விரோதமாய் இட்ட கட்டளையையும் சிந்தித்தான்.—அப்பொழுது இ ராசாவிடத்திலேசேவித்த அவன் பணிவிடைக்கா ரிகள், இராசாவுக்குச் செனந்தரியமுள்ள கன் னியர்களைத் தேடவேண்டும்.—செனந்தரியமுள் ள சகல கன்னியர்களையும், ஜீஷாநென்னும் இராசதானியில் அந்தப்புரத்தில் ஸ்திரிகளைக்கா வல்பண்ணும் இராசாவின் அண்ணகளுகிய ஏ கேயின்வசத்தில் கூடிவரச்செய்யவேண்டுமென் று, தனது இராச்சியத்திலுள்ள சகல உபராச்சி யங்களிலும் அதிகாரிகளை நியமிக்கவேண்டும்; அவர்களைச் சத்திகரிப்பதற்கு வேண்டியவைகள் ௪ அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.—இ ராசாவுக்குப் பிரியமானகன்னி, வஷ்திக்குப்பிர சரியாய் இராசாத்தியாகக் கடவளென்றார்கள. அந்தவாக்கு இராசாவுக்கு நலமாய்த்தோன்றின படியால் அதின்படிசெய்தான்.

௫ அப்பொழுது பேன்யமீனின் வமிசத்தானும், கீஷின்புத்திரளுகிய ஷிமியியின்பெளத்திரனும், யாயீரின்புத்திரனுமானமோர்திகாயி என்னும்பெ யர்கொண்ட யூதனொருவன், ஜீஷாநென்னும் ௬ இராசதானியிலிருந்தான்.—இவன், பாபேலின் இராசாவாகிய நெபுகநெந்சர், யூதாவின் இரா சாவாகிய யெகொனியவோடே ஒருவருலேயி

னின்ற சிறைபிடித்துப்போன சனங்களுடன் கொண்டுகொடுக்கப்பட்டான்.—இவன், தன் சிறி ௭ யபிதாவின் புத்திரியாகிய எஸ்தரென்னும் அத சானைவளர்த்தான்: அவளுக்குப் பிதாமாதா இல் லை, அந்தக்கன்னி ரூபவதியும், செனந்தரியமு டையவளுமாயிருந்தான்; அவளுடைய பிதாமா தாக்கன் மரித்தபொழுது, மோர்திகாயி அவளைத் தன் புத்திரியாக ஏற்றுக்கொண்டான்.

இராசாவின்கட்டளையும், தீர்மானமும்பிரசித் ௮ தமானகாலத்தில், ஜீஷாநென்னும்இராசதானி யில்ஏகையினிடத்தில் அநேககன்னியர்கூட்டப் பட்டார்கள், அப்பொழுது எந்தரும் அரமனை யில் ஸ்திரிகளைப் பாலிக்கும் ஏகையினிடத்தில் கொண்டுவரப்பட்டான்.—அந்தக்கன்னி அவன் ௯ பார்வைக்குப் பிரியமானவளாயிருந்ததினால், அவளுக்கு அவன்கடாட்சங் கிடைத்தது; ஆகையால் அவன் அவளைச்சத்திகரிப்பதற்குவேண்டி யவைகளையும், அவளுக்கேற்றபங்குகளையும், இ ராச அரமனையில்நின்ற அவளுக்குக்கொடுப்ப தற்கு யோக்கியமுள்ள ஏழுபணிவிடைக்காரிக ளையும் விரைவில்அவளுக்குக்கொடுத்தான்: அந் தப்புரத்தின் உத்தமஸ்தானத்திலே, பணிவிடைக் காரிகளுடன் அவளையினுக்கச்செய்தான்.—எஸ் ௧0 தர்தன்குடும்பத்தையும் இனத்தையுந் தெரிவிக்க வில்லை: மோர்திகாயி அதைத்தெரிவிக்க வேண் டாமென்று சொல்லியிருந்தான்.—எஸ்தருடைய ௧௧ சுகசெய்திகளையும், அவளுக்கு என்னசம்பவிக்கு மென்பதையும் அறியும்பொருட்டு, மோர்திகா யி நாடோறும் அந்தப்புரத்தின் பிராகாரத்துக்குள் உலாவியருவான்.

ஒவ்வொரு கன்னியரும் பன்னிரண்டமாதம் ௧௨ அவ்விடத்திலே தங்கினபின்பு, ஸ்திரிகளின்முறைப்படிசிரமங்கிரமமாக அகஷ்டவேரோஷ்இரா சாவிடத்திற்கொண்டுவரப்பட்டார்கள், ஆறுமா தம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமா தம்சுகந்ததிரவியங்களினாலும், ஸ்திரிகளைச்சத்தி கரிப்பதற்கேற்ற மற்றவஸ்துக்களினாலும், அவர் களைச்சத்திசெய்வதற்கு இத்தனைநாள்செல்லும்.—இராசாவினிடத்தில் போகும்பொழுது, அந்தப் ௧௩ புரத்தினின்ற அரமனைக்குப்போகிறசமயத்தில், தன்னோடேபோகிறதற்கு அந்தக்கன்னிகேட்டு மெதுவும்அவளுக்குக்கொடுக்கப்படும்.—சாயங் ௧௪ காலத்தில் அவள் போய், விடியற்காலத்தில் இ ரண்டாம் அந்தப்புரத்திலே வைப்பாட்டிகளைக் காவல்பண்ணும் இராச அண்ணகளுகிய ஷாஷ் காஸ் இடத்தில்திரும்பியருவான்: அவன்மேல் இ ராசாவிருப்பங்கொண்டு, அவளைப்பெயர்சொல் ௧5 வி அழைத்தாலொழிய அவன் பின்னொருபொ முதும் இராசாவினிடத்தின்போகமாட்டான்.

மோர்திகாயிதனக்குபுத்திரியாகஏற்றுக்கொண் ௧6 ட அவன் சிறியபிதாவாகியஅபிகயிலின் புத்திரி யாகிய எஸ்தர், இராசாவிடத்திற் போனபொழு து, ஸ்திரிகளைக்காவல்பண்ணும்இராச அண்ணக

(௨௧) கொலோ.௧.௧௮. ௧.பேதுரு.௩.௧. (௨௨) எபே.௫.௨௨. ௧.தீமோ.௨.௧௨.—(௨. அதி. ௬.) ௨.இரா.௨௪.௧௪, ௧௫. (௭) எபே.௬.௪.

னாகிய ஏகேய் தனக்கு ஏற்படுத்தினதையேயன்
றி, வேறொன்றையும் விரும்பிக்கேட்கவில்லை.
எஸ்தர் தன்னைப்பார்த்தவர்கள் யாவரிடத்திலும்
யக தயைபெற்றான்.—அகஷ்டவேரோஷ இராசா அரச
சாண்டமழாம்வருஷத்தில் பத்தாமாதமாகிய தெ
பெத்மாத்தத்தில், எஸ்தர் அரமனைக்கு இராசாவி
னிடத்திற் கொண்டுபோகப்பட்டான், இராசா
மற்றஸ்திரிகளனைவரிலும் எஸ்தரை அதிகமாய்
யள கேசித்தான்.—அவன் எல்லாக்கண்ணியரிலும் அ
வனுடையசமுக்கத்தில் அதிக தயையும், கரிசனை
யும்பெற்றான்; அதினால் அவன் அவளுடைய
தலையின்மேல் இராச கிரீடத்தைத் தரித்து, அ
வனை வடிக்கிக்குப் பிரதியாக இராசாத்தியாக்கி
யடினான்.—இராசா தன் சகல பிரபுகளுக்குத் தாச
ருக்கும் எஸ்தரினியித்தம் ஒரு பெரிய விருந்து
செய்தான்; உபராச்சியங்களில் இறையைச்
சகாயப்படுத்தினான், அவன் தன் ஐசுவரியத்தின்
வக படி தானங்களைக்கொடுத்தான்.—கண்ணியர் இ
ரண்டாந்தரமும் ஏகமாய்க் கூட்டப்பட்டபொ
ழுது, மோர்திகாயி இராசவாசலில் இருந்தான்.—
உய எஸ்தர் மோர்திகாயி தனக்குக்கட்டளையிட்டிருந்
தபடியால், இன்னூர் தன்குடும்பத்தையுஞ் சனத்
தையுந் தெரிவிக்கவில்லை; எஸ்தர்மோர்திகாயியி
னால் வளர்க்கப்பட்டபொழுது செய்தபிரகார
மே அவன்கட்டளைப்படி செய்துவந்தான்.

உக அந்நாட்களில் மோர்திகாயி இராசவாசலில்
இருந்தபொழுது, இராசாவிடைய அண்ணகர்களும்,
வாசந் காவலானருமானவர்களுக்குள்ளே பிக்
தான், தேரேஷ் என்னும் இருவர் கோபித்து, அ
கஷ்டவேரோஷ இராசாவைக் கொலைசெய்ய வ
உஉ கைதேடினார்கள்.—அதை அறிந்த மோர்திகாயி,
இராசாத்தியாகிய எஸ்தருக்குச்சொல்ல, எஸ்தர்
மோர்திகாயியின் காமத்தைச்சொல்லி, இராசா
உக வுக்குத்தெரிவித்தான்.—பின்பு அந்தக்காரியம்வி
சாரிக்கப்பட்டபொழுது, அதுவெளிப்பட்டது;
அதினால் அவ்விருவரும் ஒருமரத்தில் தூக்கப்
பட்டார்கள்: அந்தக்காரியம் இராசசமுக்கத்திலே
நானாகமத்திலெழுதப்பட்டது.

௩. அதிகாரம்.

க. ஆமான் உன்னதம்பெற்று யூதரைநாசப்படுத்தாந்
தினத்தைச்சீட்டுப்போட்டு நியமித்தல்: அ. யூத
ரை அழிக்கிறதற்கு ஆமான், இராசாவிடத்தில்
கட்டளைபெற்று எவரும்பிரசுத்தப்படுத்தல்.

இக்காரியங்களுடந்தப்பின்பு, அகஷ்டவேரோஷ
இராசா, அமீதாதாவின் புத்திரனும் அகாகியனு
மாகிய ஆமானை மேன்மைப்படுத்தி, தன்னிடத்
தினுள்ள சகலபிரபுகளுக்குமேலாக அவன் ஆச
னத்தைஸ்தாபித்தான்.—அதினால் இராசவாசலி
விருந்த சகலபன்னிவிடைக்காரரும் ஆமானைவ
ணங்கி, நமஸ்கரித்துவந்தார்கள்: அவனைக்குறித்
துஇராசா அப்படியே கட்டளையிட்டிருந்தான்.
மோர்திகாயியோ, பூமிக்குநேரே தாமுவுமில்லை,
௩ அவனைவணங்கவுமில்லை.—அதினால் இராசவா

சலிலுள்ள இராசாவின்பன்னிவிடைக்காரர்மோர்
திகாயியைநோக்கி, நீ இராசகட்டளையை மீறுகி
றதென்னவென்றார்கள்.—இப்படியே அவர்கள்
நாடோறுஞ் சொல்லிச்சொல்லிவந்தும் அவன்
அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை; அவன்
தான்யூதனைன்று அவர்களுக்குச்சொல்லியிருந்
தபடியால், மோர்திகாயியின் காரியம் அனுகூல
மாகுமோ ஆகாதோவென்று அறியும்படி ஆமா
னுக்குத்தெரிவித்தார்கள்.—பின்பு ஆமான், மோர்
திகாயிதாழ்ந்து தன்னை வணங்கவில்லையென்று
கண்டு, மிகவுங்குரோதங்கொண்டான்.—அவர்
கள் மோர்திகாயியின் சாதியின்னதென்று அவ
னுக்குத்தெரிவித்திருந்தார்கள்; ஆதலால் ஆமான்
மோர்திகாயியின்மேல்கைவைக்கிறதா என்தென்
றெண்ணி, அகஷ்டவேரோஷின் சகல இராச்சி
யத்திலுமுள்ள மோர்திகாயியின் சனங்களைகிய
சகலயூதரையும் நாசப்படுத்தவகைதேடினான்.

அகஷ்டவேரோஷ இராசா அரசாண்ட பன்னி
ரண்டாம்வருஷத்தில், முதல்மாதமாகிய நிரான்
மாதந்தொடங்கிப் பன்னிரண்டாமாதமாகிய அ
டார்மாதம்வரைக்கும், மாதத்துக்கு மாதம், நா
ளுக்குநான், ஆமானின்சமுக்கத்தில் பூர்என்னுஞ்
சீட்டுப்போட்டுவந்தார்கள்.

ஆமான் அகஷ்டவேரோஷ இராசாவைநோக்
கி, உமது இராச்சியத்தைச்சேர்ந்த சகல உபராச்
சியங்களிலுமுள்ள சனங்களுக்குள் ஒருவிதச
னங்கனிதென்பெரம்பியிருக்கிறார்கள்; மற்றச்
சனங்களுடைய நியாயப்பிரமாணங்களுக்கு அ
வர்கள் பிரமாணங்கள் வேறுபாடாயிருக்கின்ற
ன; அவர்கள் இராசாவின்கட்டளைகளைக்கைக்
கொள்ளவில்லை: ஆதலால் அவர்கள்மேற் பொறு
மையாயிருப்பது இராசாவுக்குத்தகுதியல்ல.—இ

ராசாவுக்குப்பிரியமானால், அவர்களைநாசப்படுத்
தும்படி எழுதவேண்டும்: நான் அந்தக்காரியத்
தைதெத்தினவர்களுடையகையில், இராசாவின
பொக்கிஷசாலைக்குக்கொண்டுபெரும்படி பதின
யிரல் கிக்கேர் வெள்ளிகொண்டேயென்றான்.—
அப்பொழுது இராசா தன்கையினின்றும் மோதி
யரத்தைக்கழற்றி, யூதரின்சத்தானும் அகாகியனா
கிய அமீதாதாவின் புத்திரனுமான ஆமானிடத்
திலே கொடுத்தான்.—பின்பு இராசா ஆமானை

யக நோக்கி, இந்தவெள்ளிஉனக்குக்கொடுக்கப்பட்
டது, அந்தச்சனங்களும் உனக்குக்கொடுக்கப்
பட்டார்கள், அவர்களுக்கு நீ உன் இஷ்டப்படி
செய்யலாமென்றான்.—முதல்மாதம் பதின்மூன்
யெ ருந்தினத்தில் இராசாவின இலேககர்அழைக்கப்
பட்டார்கள், அந்தந்த உபராச்சியங்களிலுள்ள
இராசபிரதிநிதிகளுக்கும், அழிபதிகளுக்கும், அந்
தந்தச்சனங்களின் அதிகாரிகளுக்கும், ஒவ்வொ
ரு உபராச்சியத்தின் சகலசனங்களுக்கும் அந்தந்
தப்பாஷையில், அந்தந்த எழுத்தில், ஆமான் கட்
டளையிட்டபடியெல்லாம் எழுதப்பட்டது; அ
கஷ்டவேரோஷ இராசாவின்பேரால் எழுதி, இரா

(௩. அதி. க.) க.சாமு.யெ.அ. (உ) சங்.யெ.ச. (இ) தானி.௩.யெ.க. (ஈ) சங்.அ.௩.ச. (எ) அதி.௩.உ.ச. (அ) எஸ்ரூ.ச.
யெ.க. அப்.யெ.உ.யெ. (ய) ஆதி.சக.சஉ. (யஉ) க.இரா.உக.அ.

௧௩ சாவின்மோதிரத்தால் முத்திரிக்கப்பட்டது.-பன்னிரண்டாமாதமாகிய அடார்மாதத்தின் பதின்மூன்றாந்தினத்தில், ஒரேதினத்துக்குள்ளே வாலியபரும், விருத்தரும், பாலகரும், ஸ்திரிகளுமாகிய சமஸ்த யூதர்களை யூதர்கரித்து, வதைத்து, அழித்து, அவர்கள் பொருளைக் கொள்ளையிடும்பொருட்டு, பத்திரங்கள் அஞ்சல்காரர்வழியாய் இராசாவின்சகல உபராச்சியங்களுக்கும் அனுப்பப்பட்டன.-அந்தத்தினத்தில் சகலசனங்களும் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று ஒவ்வொரு உபராச்சியங்களிலுங்கட்டளையிடும்பொருட்டு, அந்தப்பத்திரிகையின்பிரதி பிரசுத்தஞ்செய்யப்பட்டது.-அஞ்சல்காரர் இராசாவின் கட்டளையிலே தீவிரமாகப்புறப்பட்டார்கள், அந்தக்கட்டளை ஆஷானென்னும் இராசதானியிலுங்கொடுக்கப்பட்டது. இராசாவும் ஆமானும்பாணம்பண்ணும்பொருட்டுப்பந்தியிருந்தார்கள்;ஆஷானென்னும் இராசதானி கலங்கிறு.

ச. அதிகாரம்.

௧. மோர்கிகாயியும் மற்ற யூதரும் துக்கமடைதல்:
 ௨. அதைக்கேட்டு எஸ்தர் மோர்கிகாயினிடத்தில் ஆனனுப்பி உத்தரம்பெறல்:
 ௩. எஸ்தர் இரண்டாந்தரம் ஆனனுப்பி மோர்கிகாயியின் உத்தரம்பெறல்:
 ௪. எஸ்தர் உபவாசஞ்செய்யும்படி வேண்டல்.

நடந்தயாவற்றையும் மோர்கிகாயி அறிந்தபொழுது தன்வஸ்திரங்களைக்கிழித்து, இரட்டு உடுத்தி, சாம்பலை அள்ளிப்போட்டுக்கொண்டு நகரத்தின் மத்தியிலேபோய், துயரமுள்ள மகாசத்தத்தோடேஅவறி,—இரட்டு உடுத்தவளைய் ஒருவனும் இராசவாசலிற் பிரவேசிக்கக்கூடாததினால், அவன் இரட்டுஉடுத்து இராசவாசலுக்குமுன்வந்தான்.—இராசாவின் கட்டளையும் தீர்மானப்பத்திரிகையும் போய்ச்சேர்ந்த எந்த உபராச்சியத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகாவதனமும், உபவாசமும், அழுக்கையும், புலம்பலும் உண்டாயின; அநேகர் இரட்டு உடுத்துக்கூம்பவிலே கிடந்தார்கள்.

௫ எஸ்தரின் பணிவிடைக்காரிகளும் அண்ணகரும்வந்து அவளுக்கு இதைத்தெரிவித்தார்கள். அதினால் இராசாத்தி யிகவும் விதனப்பட்டு, மோர்கிகாயி தன் இரட்டை உரிந்துவிட்டு, உடுக்கும்படி ஒருவஸ்திரம் அனுப்பினான்: அதை அவன்வாக்கவில்லை.—அப்பொழுதுஎஸ்தர்தன் னிடத்தில்சேவில்கும்படி இராசா ஏற்படுத்திய அண்ணகருக்குள் ஒருவளாகிய அதாகுவை அழைத்து, அது என்னகாரியமென்றும், அதற்குவது என்னவென்றும் மோர்கிகாயியினிடத்திற்கேட்டறியும்படி கட்டளையிட்டான்.—அப்படியே அதாகு, இராசவாசலுக்குமுன்னுள்ள நகரவீதியிலே மோர்கிகாயியினிடத்திற் போனான்.—எ மோர்கிகாயி, தனக்குச் சம்பலித்ததெல்லாவற்றையும், யூதர்களை நாசப்படுத்தும்படி இராசா

வன்பொக்கிஷசாலைகளுக்குக்கொடுக்க ஆமானவாக்குத்தத்தம்பண்ணின திரவியத்தின் தொகையையும், அவனுக்குச்சொன்னான்.—அதுவுமன்றி இதை எஸ்தருக்குக்காண்பித்து, அவளுக்கு இதைத் தெரிவித்து, அவன் இராசாவிடத்தில் போய், தன்சனங்கள் நிமித்தம் அவனைப்பிரார்த்தித்து, அவன் சமூகத்தில் வேண்டெல்பண்ண வேண்டுமென்று அவளுக்குக்கட்டளையிடும்படி, ஆஷானிலே யூதரைச் சங்கரிக்கிறதற்கு இடப்பட்ட தீர்மானநிருபத்தின்பிரதியையும் அவனிடத்திற்கொடுத்தான்.—அதாகு போய், மோர்கிகாயியின்வாக்குகளைஎஸ்தருக்குத்தெரிவித்தான்.

பின்பு எஸ்தர் அதாகுவை நோக்கி;-அழைக்கய, யெக கப்படாமல் உட்பிரகாரத்தில் இராசாவிடத்தில் பிரவேசிக்கும் ஸ்திரிபுருஷர்யாவராகிலும், தாம் பிழைக்கும்படிதம்மிடத்தில் இராசாபொற்செங்கோலை நீட்டிவெலாழிய, மற்றப்படி கொல்லப்படவேண்டுமென்று ஒருபிரமாணம் இருக்கின்றதென்று, இராசாவின் சகல பணிவிடைக்காரரும், இராசாவின் உபராச்சியங்களிலுள்ளசனங்களும் அறிவார்கள்: நான்முப்பது நாளாக இராசாவிடத்தில் வரும்படி அழைக்கப்படவில்லை யென்று, மோர்கிகாயிக்குச்சொல்லென்று கட்டளையிட்டான்.—அவர்கள் எஸ்தரின் வாக்கு உடனே மோர்கிகாயிக்குத்தெரிவித்தார்கள்.—அப்பொழுது மோர்கிகாயி, எல்லா யூதருக்குள்ளும், நீ அரமணியலேதங்கி இரட்சிப்பைப்பெற்றுக்கொள்ளுவாயென்று நினைக்கவேண்டாம்.—நீ இப்பொழுதுபேசாமலிருந்தாயாகில், வேறொரு இடத்திலிருந்து யூதர்களுக்குத்திணையும் இரட்சிப்புந் தோன்றும்; நீயும் உன்பிதாவின் குடும்பத்தாரும் நாசமாக்கப்படுவீர்கள்: இப்படிப்பட்ட ஒருசமயத்துக்காகவே நீ இராச்சியத்தில் வந்திருக்கிறாயோ ஆருக்குத்தெரியும் என்று எஸ்தருக்கு உத்தரஞ்சொல்லும்படி கட்டளையிட்டான்.

அப்பொழுது எஸ்தர், நீப்போய் ஆஷானிலுள்ள யூதர்கள் எல்லாரையும்கூட்டி, நீங்கள்முன்று நாள் அல்லம்பகலும்போசனம்பண்ணாமல் என்னிமித்தம் உபவாசமாயிருங்கள்: நானும் என்பணிவிடைக்காரிகளும் அப்படியே உபவாசம்பண்ணுவோம்; இப்படி நான் கட்டளையையீறி இராசாவிடத்திற் போவேன், மடிந்தாலும் மடிவேனென்று,—மோர்கிகாயிக்கு உத்தரஞ்சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டான்.—பின்பு யெ மோர்கிகாயிபுறப்பட்டுபோய், எஸ்தர்தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம்செய்தான்.

௫. அதிகாரம்.

௧. இராசாவினிடத்திற் போய்க் கடைச்சம்பெற்ற பின்பு எஸ்தர் அவனையும் ஆமானையும் விருந்துக்கு அழைத்தல்:
 ௨. திரும்பவும் விருந்துக் கழைத்தல்:
 ௩. ஆமான் மோர்கிகாயியை அலட்சியம்பண்ணல்:
 ௪. அவனுக்காகத் தூக்குமரத்தை ஆயத்தப்படுத்தல்.

(௫) நீதி.உ.க.உ.—(ச. அதி. ௧.) உ.சாமு.க.யெ. யோச.எ.க. எசேக்.உ.எ.க.ய. ஆதி.உ.எ.க.ச. (௧) ஏசா.௫.௮.௫. தானி.௧.௩. (யெ) தானி.உ.க. (யெ) யோபு.௧.௧௮. (௫) அதி.௫.௧. ஆதி.௧.௩.௪.௪.—(௫. அதி.)

பின்பு மூன்றாண்டுகளில் எஸ்தர் இராசரீக வஸ்திரந்தரித்துக்கொண்டு, அரமணியின் உட்பிராகாரத்தில் அரமணைக்கெதிரே நின்றான்: இராசா, அரமணியில் வீட்டுவாசலுக்கெதிரே இராசசிங்காசனத்தில் வீற்றிருந்தான்.—இராசா, பிராகாரத்தில் இராசாத்தியாகிய எஸ்தர் நிற்கக்கண்டான், அவன்சமுக்கத்தில் அவன் கடைச்சம்பெற்றான்: அதிலை இராசாதன் கையிலிருந்த பொற்செங்கோலை எஸ்தரிடத்தில் நீட்டினான். எஸ்தர் சமீபித்துப்போய், செங்கோலின் துணியைத்தொட்டான்.—

அப்பொழுது இராசா அவனைநோக்கி, எஸ்தர் இராசாத்தியே, உனக்கென்ன வேண்டும்; உன் பிரார்த்தனை என்ன; இராச்சியத்தின் பாகியளவுக்காயினும், அது உனக்கு அளிக்கப்படுமென்று சொல்ல, -எஸ்தர், இராசாவுக்கு நலமாகத்தோன்றினால், இன்றைத்தினம் நான் ஆயத்தப்படுத்தினவிருந்துக்கு இராசாவும் ஆமானும் வரவேண்டுமென்று உத்தரஞ்சொன்னான்.—அப்பொழுது இராசா, எஸ்தர் சொல்லிய பிரகாரம் செய்ய ஆமானைத் தீவரிக் கப்பண்ணுங்கள் என்றான். பின்பு இராசாவும் ஆமானும் எஸ்தர் ஆயத்தப்படுத்தியவிருந்துக்கு வந்தார்கள்.

திராட்சரவிருந்தில் இராசா எஸ்தரைநோக்கி, உன் விண்ணப்பம் என்ன; அதின்படி உனக்குக்கொடுக்கப்படும்: உன்பிரார்த்தனை என்ன; இராச்சியத்தின் பாகியளவுக்காயினும், அது உனக்கு அளிக்கப்படுமென்று சொல்ல, -எஸ்தர், நான் இராசாவின் சமுக்கத்தில் கடைச்சம்பெற்றேனாகில், என் விண்ணப்பத்தின்படி எனக்கு அளித்து, என் பிரார்த்தனையை நிறைவேற்ற இராசாவுக்குப்பிரியமாயிருந்தால், நான் அவர்களுக்கு ஆயத்தப்படுத்தும் விருந்துக்கு இராசாவும் ஆமானும் வரவேண்டும், இதுவே என் விண்ணப்பம், என் பிரார்த்தனை:—இராசா சொல்லிய பிரகாரம் நானைக்குச்செய்வேன் என்றான்.

பின்பு ஆமான் அத்தினத்தில் சந்தோஷப்பட்டு மனக்களிப்புடன் புறப்பட்டான்: இராசவாசலிலே மோர்திகாயி எழுந்து நில்லாததையும், தன்னை நமஸ்கரியாததையுங்கண்டு, மோர்திகாயிக்கு விரோதமாய் மிகவுங் குரோதங்கொண்டான்.—ஆனால் ஆமான் அதை அடக்கிக்கொண்டு வீட்டுக்குப்போனபின்பு, தன் சிநேகிதருக்கும், தன் மனைவியாகிய செரெனாவுக்கும் ஆனாப்பி அவர்களை அழைப்பித்து, —தன் னுசவரியமேன்மையையும், தன் சந்தானவிருத்தியையும், இராசா தன்னைமேன்மையாக்கி, இராசாவின் ஆதீனத்தினுள்ள பிரபுகளுக்கும் தாசருக்கும் மேற்படுத்திய யாவற்றையும் அவர்களுக்கு விவரித்தான்.—மேலும் ஆமான், எஸ்தர் இராசாத்திதான் ஆயத்தப்படுத்திய விருந்துக்கு என்னையன்றி, இராசாவுடன் வேறொருவரையும் பிரவேசிக்கவிடவில்லை; நாளைக்கு நான் இராசாவுடன் விருந்துக்குவரும்படி அழைக்கப்பட்டிருக்கிறேன்.—ஆக ஆகிலும் இராசவாசலிலே யூதகுடிய மோர்திகா

யி இருப்பதை நான்கண்டால், இவைகள் ஒன்றினாலும் எனக்குப் பலனில்லை யென்றான். அப்பொழுது அவன் மனைவியாகிய செரெனாவும், அவன் சிநேகிதர்யாவரும் அவனைநோக்கி, ஐம்பதுமுடி உயரமான ஒரு தூக்குமாடு செய்யப்பட்டும், மோர்திகாயி அதிலே தூக்கப்படவேண்டுமென்று, நாளைக்கு இராசாவிடத்திலே பேசும்: பின்பு விருந்துக்கு இராசாவுடன் சந்தோஷமாய்ப்போம் என்றார்கள். இந்தக்காரியம் ஆமானுக்குப் பிரியமாயிருந்தது; அந்தப்பிரகாரம் அவன் தூக்குமாடுசெய்வித்தான்.

சு. அதிகாரம்.

க. நாளாகமத்திலே மோர்திகாயியினது நற்செய்தியின் விபரத்தை வாசித்து, இராசா அவனுக்கு நலஞ்செய்ய விரும்பல்: ச. மோர்திகாயியைக் கொல்லும்படி இராசாவிடம் பிரார்த்திக்கையில், புத்திமோசத்தினால் மோர்திகாயியைக் கணம்பண்ணும்படி மந்திராலோசனை சொல்லல்: டெ. ஆமான் தன் பந்துசனங்களுக்குத் தன் கிலேசத்தைத்தெரிவிக்க, இவனுக்கு நேரிடும் நாசத்தை அவர்கள் முன்னுரைத்தல்.

அன்றிரவு இராசாவுக்கு நித்திரைவரவில்லை, அதிலை அவன் ஞாபக நிமித்தம் எழுதப்பட்ட நாளாகம புத்தகத்தைக் கொண்டுவரும்படி கட்டினாயிட்டான்; அவைகள் இராசசமுக்கத்தில் வாசிக்கப்பட்டன.—அதில் வாசற்காவலாளராகிய இராசாவின் அண்ணகரில் பித்தான்தேரேஷ், என்னும் இருவர், அகஷ்டவேரோஷ இராசாவைக் கொலைசெய்ய வகைதேடினார்களென்னும் அந்தச்செய்தியை மோர்திகாயி தெரிவித்தானென்று எழுதப்பட்டிருந்தது.—இராசா, இதினிமித்தம் மோர்திகாயிக்கு என்னகனமும் மேன்மையும் செய்யப்பட்டனவென்று கேட்க, இராசாவிடத்தில் செவித்த தாசர்கள் அவனுக்கொன்றுஞ்செய்யப்பட்டவில்லை யென்றார்கள்.

பின்பு ஆமான், தான் ஆயத்தப்படுத்திய தூக்கு மரத்திலே மோர்திகாயியைத் தூக்கிப் போடும்படி இராசாவிடத்தில் பேசும்பொருட்டு அரமணியின் வெளிப்பிராகாரத்தில் வந்தான்; அப்பொழுது இராசா, பிராகாரத்தில் வந்தவரயாவரென்று கேட்க—இராசாவின் தாசர்கள் அவனைநோக்கி, பிராகாரத்தில் ஆமான் நிற்கிறானென்றார்கள். இராசா, அவனுள்ளே வரட்டுமென்றான்.—அந்தப்படி ஆமான் உள்ளே வந்தான். இராசா அவனைநோக்கி, இராசாசனஞ்செய்யவிரும்புகிற மனுஷனுக்கு என்ன வேண்டுகோளென்று கேட்டான்; அப்பொழுது ஆமான், என்னையன்றி வேறரைக்கணம்பண்ண இராசா விரும்புவானென்று தன் மனத்திலே சிந்தித்து, —ஆமான் இராசாவைநோக்கி, இராசா கணம்பண்ணவிரும்புகிற மனுஷனுக்கு, —இராசாதரிக்கும் இராசவஸ்திரமும், இராசா ஏறுங் குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் இராசமகுடமும் கொண்டுவரப்படவேண்டும்:—அந்த வஸ்திரமும்படி இராசாவின் மேன்மைபொ

(ச) அதி.ச. டெ. (உ) நீதி.உ.க.க. (ஈ) மாற்.ச.உ.க.—(சு. அதி. க.) ஆதி.ச.க.ச.க.

ருந்தியிரபுகளில் ஒருவனிடத்தில் ஒப்பிக்கப்படவேண்டும், அவர்கள், இராசாகனம்பண்ணவிரும்புகிறமனுஷனை அவல்கரித்து, குதிரைமேலேற்றி நகரவீதியில் உலாவிவரும்படிசெய்து, அவனுக்கு முன், இராசாகனம்பண்ண விரும்புகிறமனுஷனுக்கு இப்படிச்செய்யப்படுமென்று கூறி வருவார்களாகவென்றான்.—அப்பொழுது இராசா ஆமானே நோக்கி, நீவிரிந்து, நீசொல்லிய பிரகாரமே வஸ்திரத்தை யுங் குதிரையை யுங் கொண்டிபோய், இராசவாசலிலிருக்கிற யூதனாகிய மோர்திகாயிக்கு அப்படியேசெய்: நீசொல்லிய யாவற்றிலும் ஒன்றாகியுந் தவறலாகாதென்றான்.—பின்பு ஆமான்வஸ்திரத்தை யுங் குதிரையை யுங் கொண்டிபோய், மோர்திகாயியை அவல்கரித்து, குதிரையின்மேலேற்றி நகரவீதியில் உலாவிவரும்படிசெய்து, அவனுக்குமுன்னே, இராசாகனம்பண்ணவிரும்புகிறமனுஷனுக்கு இப்படிச் செய்யப்படுமென்று கூறிக்கொண்டிபோனான்.

102 மோர்திகாயி திரும்ப இராசவாசலுக்கு வந்தான். ஆமான் துக்கித்துத் தலையை மூடிக்கொண்டி, தன்வீட்டுக்குவிரைந்தசென்றான்.—ஆமான் தனக்குநேரிட்ட யாவற்றையும், தன்மனைவியாகிய செரெனூக்கும் தன்னுடைய எல்லாச்சினேகிதருக்கும் தெரிவித்தான். அப்பொழுது அவனிடத்தான் புத்திமான்களும் அவன்மனைவியாகிய செரெனூவும் அவனைநோக்கி, நீமோர்திகாயினால் விழப்போகிறீர், அவன் யூதாவயிசத்திற்சேர்ந்தவனாகில் அவனைச்செயிக்கமாட்டீர், நிச்சயமாய் அவனுக்குமுன் விழுவிடுவென்றார்கள்.—இப்படி அவர்கள் அவனோடுசம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இராச அண்ணகர்கள் எஸ்தர் ஆயத்தப்படுத்தின விருந்துக்கு ஆமானை அழைத்துக்கொண்டிபோகத்திரிதப்படுத்தினார்கள்.

எ. அதிகாரம்.

க. எஸ்தர் தன் மனவிருப்பத்தை வெளிப்படுத்தல்: ௫. ஆமான் குற்றஞ் சாற்றப்படல்: எ. ஆமானைத் தூக்க இராசா கட்டலாயிடல்.

இராசாவும் ஆமானும் இராசாத்தியாகிய எஸ்தரிடத்தில் விருந்துண்ணும்படிவந்தார்கள்.—இரண்டாந்தினத்திலே திராட்சரசவிரூந்தில் இராசா எஸ்தரை நோக்கி, இராசாத்தியாகிய எஸ்தரே, உன்விண்ணப்பமென்ன, அதின்படி உனக்கு அளிக்கப்படும்; உன்பிரார்த்தனை யென்ன, இராச்சியத்தின்பாகியவனவுக்காயினும் அது அளிக்கப்படுமென்று சொல்ல, எஸ்தராகிய இராசாத்தி, இராசாவே, நானும் என்சனங்களும் சங்கரிக்கப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கும், நாசமாவதற்கும் விஸப்பட்டோம்:—நான் உமதுசமூகத்தில் கட்டாட்சம்பெற்றதும், இராசாவுக்குப்பிரியமுமுண்டானால், என்விண்ணப்பத்தின்படி என் பிராணனும், என் பிரார்த்தனையின்படி என் சனங்களின் பிராணனும், அளிக்கப்படவேண்டும்: நானும்

என்சனங்களும் அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விஸப்பட்டோமாகில் சத்துரு இராசாவுக்குண்டாகும் நஷ்டத்துக்கு உத்தரவாதம்பண்ணக்கூடாதிருந்தாலும் நான் பேசாமலிருப்பேன் என்றான்.

அப்பொழுது அகஷ்வேரோஷ் இராசா எஸ்தரை நோக்கி, இப்படிச் செய்ய மனந்துணிந்தவன் யாவன்; அவன் எங்கேயென்று கேட்க, —அந்தப் பகைஞனும், சத்துருவும், துஷ்டனுமானவன் இந்த ஆமான் தான் என்றான். அதினால் இராசாவுக்கு முன்பாகவும் இராசாத்திக்கு முன்பாகவும் ஆமான் திகிலடைந்தான்.

இராசா திராட்சரசவிரூந்தைவிட்டு, கோபத்தடன் எழுந்து, அரமனைச்சிங்காரவனத்துக்குப்போனான்: ஆமான் தனக்கு இராசாவிலே தீங்குவருமென்றுகண்டு நிச்சயித்தபடியால், எஸ்தர் இராசாத்தியிடத்தில் தன் பிராணனைக் காக்கும் பொருட்டுப் பிரார்த்திக்கும்படி நின்றான்.—பின்பு இராசா, அரமனைச்சிங்காரவனத்தினின்றும் திராட்சரசவிரூந்துசெய்த ஸ்தானத்திற்குத்திரும்பி வருகையில், எஸ்தர் இருந்தசயனத்தில் ஆமான் விழுந்துகிடந்தான். அதினால் இராசா, அரமனை யில் என்சமூகத்தில் இராசாத்தியையும் பலாற்காரஞ்செய்வானு என்றான்; இந்தவாக்கு இராசாவின்வாயினின்று புறப்பட ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.—அண்ணகரில் ஒருவனாகிய அர்போனூ இராசாவை நோக்கி, இராசாவினிமித்தம் நன்மைபேசிய மோர்திகாயிக்கு ஆமான் செய்த ஐம்பதுமுழு உயாமுள்ள ஒரு தூக்குமாம் ஆமான்வீட்டிலே நிற்கின்றதென்றான்.—அப்பொழுது இராசா, அதில் அவனைத் தூக்கிவிடுங்கென்றான். அப்படியே அவர்கள் ஆமானை மோர்திகாயிக்கு இவன் ஆயத்தப்படுத்தியிருந்த தூக்குமரத்திலே தூக்கிப்போட்டார்கள். பின்பு இராசாவின் கோபத் தணிந்தது.

அ. அதிகாரம்.

க. மோர்திகாயி உன்னதம்பெறல்: ௬. ஆமான் எழுதிய கடிதத்தை வேறுபடுத்தும்படி அந்நியதேசத்தாருக்கு அனுப்பப்பிரார்த்தித்தல்: எ. சத்துருக்களை எதிர்த்து யுத்தஞ்செய்யும்படி இராசா யூதர்களுக்கு உத்தரவுகொடுத்தல்: ௭. மோர்திகாயி உன்னதம் பெற்றதினால் யூதர் மகிழ்தல்.

அன்றைத்தினம் அகஷ்வேரோஷ் இராசா, எஸ்தராகிய இராசாத்திக்கு யூதரினச்சத்துருவாகிய ஆமானின் வீட்டைக்கொடுத்தான். மோர்திகாயி தனக்கு இன்ன உறவினனென்று எஸ்தர்தெரிவித்திருந்தபடியால், அவன் இராசாவின் சமூகத்தில் வந்தான்.—இராசா ஆமானிடத்தில் தான்வாங்கினமோதிரத்தை மோர்திகாயிக்குக்கொடுத்தான். எஸ்தர் மோர்திகாயியை ஆமானின் பரிவாரத்துக்கு அதிகாரியாக ஏற்படுத்தினான்.

எஸ்தர், இராசாவின் சமூகத்தில் திரும்பவும் பிரார்த்தித்து, அவன்பாதத்தில் விழுந்து கண்ணீர்

(102) உ.கா.உ.உ.உ.உ. உ.சாமு. ௭.௫.௭.௭. எ.ரே. ௭.௭.௭.௭.—(எ. அ.அ. அ) யோபு. ௧.௭.௭. (க) அ.அ. ௭.௭.௭.௭. ௭. ௭.௭. ௭. ௭.௭. ௭. (வ) ச.௭.௭.௭.௭.௭.௭. தானி. ௧.௭.௭.—(அ. அ.அ.)

விட்டு, அகாசியனாகிய ஆமானின் தீங்கையும், அவன் யூதருக்குவிரோதமாகச் சொல்லிய தூராலோசனையையும் அவமாக்கும்படி அவனைவேண்டிக் கொண்டான்.—அப்பொழுது இராசாவொற்செங்கோலை எஸ்தருக்கு நேராகீட்ட, எஸ்தர் எழுந்தா, இராசாவின் சமூகத்தில் நின்றா, —நான் எப்படி என்சனங்களுக்கு நேரிடுந் தீமையைக் காணச்சகிப்பேன்; நான் எப்படி என்ருமெபத்தாருடைய நாசத்தைக்காணச் சகிப்பேன்.—இராசாவுக்குப்பிரியமாகியும், அவர்சமூகத்தில் எனக்குக்கடாட்சங் கிடைத்தும், இராசாவின்சமூகத்தில் இந்நக்காரியம் நியாயமுள்ளதாகியும், நான் அவர் கண்ணுக்குப் பிரியமுள்ளவளாகியுயிருந்தால்; இராசாவின் சகல உபராச்சியங்களிலுமுள்ள யூதர்களை நாசப்படுத்துவதற்கு, அமீதாவின் புத்திரனாகிய ஆமான் தூராலோசனைபண்ணி எழுதியபத்திரங்கள் வியர்த்தமாகும்பொருட்டு, எழுதப்படவேண்டும் என்றான்.

அப்பொழுது அகஷ்வேரோஷ் இராசா எஸ்தர் இராசாத்தியையும், யூதனாகிய மோர்திகாயியையும் நோக்கி, நான் எஸ்தருக்கு ஆமானின்பரிவாரத்தைக் கொடுத்துவிட்டேன், அவன் யூதர்மேல் கைகளைவைக்கத் துணிந்தபடியால், அவனைத்தாக்குமரத்திலே தூக்கினார்கள்.—நீங்கள் யூதர் நிமித்தம் இராசாவின்பேரால் உங்கள் இஷ்டப்படி ஒருபத்திரமெழுதி, அதற்கு இராசாவின் முத்திரைமோதிரத்தால் முத்திரையிடங்கள்: இராசாவின்பேரால் எழுதி, இராசாவின் மோதிரமுத்திரை பதிக்கப்பட்ட எந்தப்பத்திரிகையையும் ஒருவனும் வேறுபடுத்தப்படாதென்றான்.—

பின்பு மூன்றாமதாகிய சிவான்மாதம் இருபத்தாமுன்றாந்தினத்தில், இராசாவின் இலேககர் அழைக்கப்பட்டபொழுது, மோர்திகாயி கட்டளையிட்டயாவற்றின்படிக்கும், இந்நியதொடங்கிக் கூடித்தேசம்வரைக்குமுள்ள தூற்றிருபத்தேழு உபராச்சியங்களிலுமிருக்கிற யூதருக்கும், பிரதிநிதிகளுக்கும், அபிபதிகளுக்கும், உபராச்சிய அதிகாரிகளுக்கும், ஒவ்வொரு உபராச்சியத்தாக்கும் அந்தந்த எழுத்திலும், சகல சனங்களுக்கும் அவரவர் பாஷையிலும், யூதருக்கு அவர்கள் பாஷையில் அந்த எழுத்திலும் எழுதப்பட்டது.—அவன் அகஷ்வேரோஷ் இராசாவின்பேராலெழுதி, இராசாவின் மோதிரத்தினாலே முத்திரையிட்டி, குதிரையிலேறினவர்களும், கோவேறுசமுதையை, ஒட்டகம், இரமாக்குட்டிகள் என்னும் இவைகளில் ஏறினவர்களுமாகிய அஞ்சல்காரரிடத்தில், அப்பத்திரங்களைக் கொடுத்தனுப்பினான்.—அகஷ்வேரோஷ் இராசாவின் சகல உபராச்சியங்களிலும், பன்னிரண்டாமாதமாகிய அடார்மாதத்திலே பதின்மூன்றாந்தினமாகிய ஒரே நாளுக்குள் அந்தந்தக்கரத்திலுள்ள யூதர்களை வருமொன்றாய்க்கூடி, —தங்கள் தங்கள் பிராண

இக்கும் எந்தச்சாதியையும், எந்த உபராச்சியத்தின்சனங்களையும், பின்னாகன் ஸ்திரிகளையாவரையும் சங்கரித்து, வதைத்து, நாசமாக்கவும், அவர்கள் பொருள்களைக்கொள்ளையிடவும், இராசா உத்தரவுகொடுக்கிறொன்று அவைகளில் எழுதப்பட்டது.—அன்றைத்தினம் யூதர்கள் தங்கள் சத்தாருக்களிடத்திலே பழிவாங்கும்படி ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று, ஒவ்வொரு உபராச்சியத்திலுங்கொடுக்கப்படும் கட்டளைப் பத்திரத்தின் பிரதியும் சகலசனங்களுக்கும் பிரசித்தமாக்கப்பட்டது.—கோவேறுசமுதையினும் ஒட்டகங்களிலும் ஏறின அஞ்சல்காரர், இராசாவின் கட்டளையினால் ஏவப்பட்டு, துரிதமாய்ப் போனார்கள். கட்டளை ஜூஷாபென்னும் இராசதானியில்கொடுக்கப்பட்டது.

பின்புமோர்திகாயி, நீலம் வெள்ளையென்னும் ஐவருணங்களை யுடைய இராசவஸ்திரத்தை உடுத்தி, பெரியபொற்கிரீடத்தைத்தரித்து, தாமிரவருணத்தையுடைய மெல்லியநூலினால்செய்தவஸ்திரம்போர்த்து, இராசசமூகத்தினின்றே புறப்பட்டான்: அதினால் ஜூஷாபென்னும் இராசதானி ஆனந்தங்கொண்டு களிப்படைந்தது.—யூதர் பிரகாசமும், ஆனந்தமும், சந்தோஷமும், கனமடைந்தார்கள்.—இராசாவின் கட்டளையும் தீர்மானம் யென்பத்திரிகையும் பரந்தஒவ்வொரு உபராச்சியத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், யூதர்சந்தோஷமும் ஆனந்தமும்பெற்று, விருந்துசெய்து, சுபதினங்கொண்டாடினார்கள். தேசத்துச்சனங்களில் அநேகர், யூதர்களாலே பயமடைந்தபடியால் யூதமார்க்கத்தாரானார்கள்.

பின்பு மூன்றாமதாகிய சிவான்மாதம் இருபத்தாமுன்றாந்தினத்தில், இராசாவின் இலேககர் அழைக்கப்பட்டபொழுது, மோர்திகாயி கட்டளையிட்டயாவற்றின்படிக்கும், இந்நியதொடங்கிக் கூடித்தேசம்வரைக்குமுள்ள தூற்றிருபத்தேழு உபராச்சியங்களிலுமிருக்கிற யூதருக்கும், பிரதிநிதிகளுக்கும், அபிபதிகளுக்கும், உபராச்சிய அதிகாரிகளுக்கும், ஒவ்வொரு உபராச்சியத்தாக்கும் அந்தந்த எழுத்திலும், சகல சனங்களுக்கும் அவரவர் பாஷையிலும், யூதருக்கு அவர்கள் பாஷையில் அந்த எழுத்திலும் எழுதப்பட்டது.—அவன் அகஷ்வேரோஷ் இராசாவின்பேராலெழுதி, இராசாவின் மோதிரத்தினாலே முத்திரையிட்டி, குதிரையிலேறினவர்களும், கோவேறுசமுதையை, ஒட்டகம், இரமாக்குட்டிகள் என்னும் இவைகளில் ஏறினவர்களுமாகிய அஞ்சல்காரரிடத்தில், அப்பத்திரங்களைக் கொடுத்தனுப்பினான்.—அகஷ்வேரோஷ் இராசாவின் சகல உபராச்சியங்களிலும், பன்னிரண்டாமாதமாகிய அடார்மாதத்திலே பதின்மூன்றாந்தினமாகிய ஒரே நாளுக்குள் அந்தந்தக்கரத்திலுள்ள யூதர்களை வருமொன்றாய்க்கூடி, —தங்கள் தங்கள் பிராண

இவ்வண்ணமே பன்னிரண்டாமாதமாகிய அடார்மாதத்தில், யூதருடைய சத்தாருக்கள் அவர்களைமேற்கொள்வோமென்று எண்ணினதினமாகிய பதின்மூன்றாந்தினத்தில், இராசாவின் கட்டளையும் தீர்மானமும் நிறைவேறுஞ் சமயம்வந்தபொழுது, யூதர்கள் தங்களைப்பகைத்தவர்களை அரசாளுவதற்கேதுவாய் முடிந்தது;—தங்களுக்குத்தீங்குசெய்ய வகைதேடினவர்கள்மேலே கைகளைவைக்கும்படி, அகஷ்வேரோஷ் இராசாவின் உபராச்சியங்கள் எங்குமுள்ள தாங்களிருந்த சகல நகரங்களிலும் யூதர்கள் ஏகமாய்க்கூடினார்கள். சனங்கள் எல்லாரும் யூதர்களைக்குறித்துப் பயமடைந்ததினால் ஒருவரும் அவர்களை எதிர்க்கவில்லை.—மோர்திகாயி அரமனையிலேமகத்தவம்பெற்றபடியால் அவன்கீர்த்தி உபராச்சியங்களெங்கும் பரம்பிற்று; மோர்திகாயி வரவரமென்மையுள்ளவனானான்.—உபராச்சியங்களின் அதிகாரிகளும்,

(யெ) நீதி.உக.உ. (யெ) சங்.கௌ.யக. (யெ) க.சாமு.உடு.அ. சங்.யஅ.சக. ஆதி.கடு.டு. யாத்.யெ.யச. உபா.உ. உடு.—(க. அதி.)

பிரதிரிதிகளும், அபிபதிசுளும், இராசாவின் பணியிடைக்காரரும் மோர்திகாயிக்குப் பயந்தபடியால், யூதருக்குத்துணைநின்றார்கள்.—யூதர்கள் தங்கள் சத்துருக்கள் எல்லாரையும் கட்கத்தினால் வெட்டி, வதைத்து, நாசப்படுத்தி, இவ்வீதமாய்த் தங்களைப் பகைத்தவர்களுக்குத் தாங்கள் செய்ய விரும்பினபடியெல்லாம் செய்தார்கள்.—யூதர்கள் ஐஷாநென்னும் இராசதானியில் ஐஞ்ஞாறுபேரைக்கொண்டு, நாசப்படுத்தினார்கள்.— அமீதாதாவின் புத்திரனும், யூதரின் சத்துருவுமான ஆமானின் புத்திரராகிய,—பர்ஷாந்தாதா, தல்போன், அல்பாதா—போரூதா, அதலியா, அயரீதாதா—பர்மஷ்தா, அர்சாய், அரீதாய், வாய்சாதா என்னும் பத்துப்பேரையும் கொண்டுபோட்டார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்கள் பொருளைக்கொள்ளையாடவில்லை.—அத்தினத்திலே ஐஷாநென்னும் இராசதானியிலே கொலையுண்டவர்களின் தொகை இராசாவின் சமுக்கத்தில் கொண்டுவரப்பட்டது.

52 இராசா எஸ்தர் இராசாத்தியை நோக்கி, யூதர்கள் ஐஷாநென்னும் இராசதானியில் ஐஞ்ஞாறு பேரையும், ஆமானின் புத்திரர் பத்துப்பேரையும் கொண்டு நாசப்படுத்தினார்கள்; இராசாவின் மற்ற உபராச்சியங்களிலும் என்னசெய்திருப்பார்களோ, இன்னும் உன் விண்ணப்பமென்ன, அதின்படி உனக்கு அளிக்கப்படும். உன் பிரார்த்தனை யென்ன, அதின்படி செய்யப்படுமென்றான்.—அப்பொழுது எஸ்தர், இராசாவுக்குப்பிரியமானால், இன்றைத்தினத்தின் கட்டளைப்படியே நாளைக்குஞ்செய்ய ஐஷாநிவிருக்கிற யூதர்களுக்குக் கட்டளையிடவேண்டும்; அன்றியும் ஆமானின் பத்துப்புத்திரருந் தூக்குமரத்திலே தூக்கப்படவேண்டுமென்றான்.—அப்படியே செய்யும்படி இராசாக்கட்டளையிட்டான்: அந்தக் கட்டளை ஐஷாநிலேகொடுக்கப்பட்டது; அவர்கள் ஆமானின் பத்துப்புத்திரரையும் தூக்கிப்போட்டார்கள்.—ஐஷாநிவிருந்த யூதர்கள் அடார்மாதம் பதினொன்றினத்திலும் ஏகமாய்க்கூடி, அன்றைக்கு ஐஷாநிலே முந்நாறுபேரைக்கொன்றார்கள்; ஆகிலும் இவர்கள் அவர்கள் பொருளைக்கொள்ளையிடவில்லை.—இதற்குள்ளாக இராசாவின் உபராச்சியங்களிலிருந்த மற்ற யூதர்கள் ஒருமிக்கக்கூடி, தங்கள் பிராண இரட்சிப்பின்பொருட்டு எகிர்த்துநின்றும், தங்கள் சத்துருக்களுக்கு நீங்கி இளைப்பாறி, தங்கள் பகைஞரில் எழுபத்தையாயிரம்பேரைக் கொன்றார்கள்; ஆனாலும் அவர்கள் பொருளைக் கொள்ளையிடவில்லை.—

53 இப்படி அடார்மாதம் பதின்மூன்றினம்செல்ல, பதினொன்றினத்தில் அவர்கள் இளைப்பாறி, ஆனந்தத்துடன் விருந்துசெய்கிறதற்கு அந்த நாளை ஏற்படுத்தினார்கள்.—ஐஷாநிவிருந்த யூதர்களோ, பதின்மூன்றினத்திலும் பதினொன்றினத்திலும் ஏகமாய்க்கூடி, பதினாந்தாந்தினத்தில்

இளைப்பாறி, ஆனந்தத்துடன் விருந்துசெய்கிறதற்கு அந்த நாளை ஏற்படுத்தினார்கள்.—ஆதலால் மயுகத்தில் இல்லாதபட்டணங்களில்வசிக்கிற கிராமத்தாராகிய யூதர்கள், அடார்மாதம்பதினொன்றினத்தில் ஆனந்தத்துடன் விருந்துசெய்து, சுபதினங்கொண்டாடி, ஒருவருக்கொருவர் காணிக்கைகளை அனுப்பினார்கள்.

மோர்திகாயினந்தச்சங்கதிகளை எழுதி, அகஷ்ட உயவேரோஷ இராசாவின் சகல உபராச்சியங்களிலும் சமீபத்திலும் தூரத்திலுமுள்ள எல்லா யூதர்களுக்கும்,—தங்கள் சத்துருக்களுக்கு விலகி உக இளைப்பாறுதலை அடைந்ததினங்களாகவும், தூக்கம்சந்தோஷமாய் மாறினமாதமாகவும், அமுக்கை நீங்கினசுபதினமாகவும், வருஷந்தோறும் அடார்மாதத்தின் பதினொன்றினத்தையும் அந்தமாதத்தின்பதினாந்தாந்தினத்தையும் ஆசரிக்கிறதற்காகவும்;—அத்தினங்களில் விருந்துசெய்து, சந்தோஷமாய் ஒருவருக்கொருவர் காணிக்கைகளை அனுப்பி, தரித்திரருக்குத்தானங்களைச் செய்கிறதற்காகவும், அவர்களுக்குள்ளிதைஸ்தாபிக்கும்பொருட்டு, யூதர்களுக்கு நிருபங்களையனுப்பினான்.— அமீதாதாவின் புத்திரனும், அகாகியனும், எல்லா உக யூதருக்குஞ்சத்துருவாகிய ஆமானும், யூதர்களை நாசப்படுத்தும்படி அவர்களுக்கு விரோதமாய்த்து ராலோசனைபண்ணி, அவர்களைச்சங்கரித்துருக்கும்படி பூரென்னுஞ்சீட்டுப்போட்டான்.—எஸ் 54 தர் இராசசமுக்கத்தை யடைந்தபொழுது அவன், யூதர்களுக்கு விரோதமாய்ச்செய்த அவனுடைய துராலோசனை அவன்தலையிலே நிரும்பவேண்டுமென்றும், அவனும் அவன்புத்திரரும் தூக்குமரத்திலே தூக்கப்படவேண்டுமென்றும் நிருபங்களைக்கொண்டுகட்டளையிட்டான்.—அதினால் அ 55 வர்கள் பூரென்னும்பெயர்பற்றி அத்தினங்களுக்குப்பூரீம் என்றுபெயரிட்டார்கள். அன்றியும் அவர்கள் அந்தப்புத்திரத்தின் சகல வாக்குகளினிமித்தமும், இந்தக்காரியத்தைக்குறித்துத்தாங்கள் கண்டவைகளும் தங்களுக்கு நேரிட்டவைகளுமானவைகளினிமித்தமும்,—பத்திரிகையின்படி உகக்கு, வருஷந்தோறும் நியமிக்கப்பட்டசமயத்தில் தாங்களும், தங்கள் சந்ததியாரும், தங்கள் மார்க்கத்திலேசேர்ந்தயாவரும், இரண்டொள்களைத்தவறாதபடி ஆசரிக்கவேண்டுமென்றும்,—இந்தத்தினம் 56 கள், எந்தத்தலைமுறையிலும், எந்தவயிசத்திலும், எந்தஉபராச்சியத்திலும், எந்தகரத்திலும்நினைந்து ஆசரிக்கப்படவேண்டுமென்றும்; இந்தப்பூரீம் என்னுந்தினங்கள் ஒழிந்துபோகலாகாதென்றும்; அவைகளின் ரூபகம் அவர்கள் வயிசத்தினின்றும் அழிந்துபோகலாகாதென்றும்; யூதர்கள் நிருபணம்பண்ணி, தங்கள்மேற் கடனை ஏற்றினார்கள்.—யூதர்கள் தாங்கள் ஆரம்பித்தபடிக்கும், தங்கள் 57 களுக்குமோர்திகாயி எழுதியபடிக்கும் செய்ய அங்கிகரித்தார்கள்.—அபிகயிலின் புத்திரியாகி உக யஎஸ்தர் இராசாத்தியும், யூதனாகிய மோர்திகாயி

(52) வச.யக.யடு. (53) உபா.யக.யக.யச. (54) சங்.நய.யக. (55) சங்.எ.யக. (56) ஏசா.டுக.க.க. சக.உ.யக. (57) அதி.உ.யடு. அதி.அ.ய.

யும்பூரீம்தினத்தைப்பற்றும் இரண்டாம்பத்திரத்
 கைய காரத்துடன் எழுதினார்கள்.—யூதனாகிய மோர்தி
 காயியும் எஸ்தர் இராசாத்தியும் அவர்களுக்குக்
 கட்டளையிட்டபடிக்கும், உபவாசங்களுக்கும்
 ஓலத்துக்குமேற்ற காரியங்களைக்குறித்துத் தீர்மா
 னித்தபடிக்கும் இந்தப்பூரீம்தினங்களை நியமித்த
 காலங்களிலே ஸ்திரப்படுத்தும்பொருட்டு,—அ
 வன் அகஷ்வேரோஷ் இராச்சியத்தைச்சேர்ந்த
 னூற்றிருபத்தேழுஉபராச்சியங்களிலுள்ளசமஸ்த
 யங்களையுடைய நிருபங்களையனுப்பினான்.—எஸ்
 தரின்கட்டளையிலே பூரீமின்காரியங்கள்நிலை
 கொண்டன; அதுபுத்தகத்திலேபதிந்திருந்தது.

ய. அதிகாரம்.

க. அகஷ்வேரோஷ் இராசாவின் மகிமையையும்

மோர்திகாயியின்உன்னதத்தையும்வருணித்தல்.
 அந்தஅகஷ்வேரோஷ்இராசா, தேசத்திலும் ச
 முத்திரத்திலுள்ள தீவுகளிலும் இறையேற்படுத்
 தினான்.—அவனுடைய பராக்கிரமமும், வல்ல
 மையான சகல கிரியைகளும், இராசா உன்ன
 தப்படுத்தின மோர்திகாயினுடைய மகத்துவவி
 ருத்தாந்தமும், மேதிய, பாரஸ்என்னுந் தேசங்க
 ளின்இராசாக்களுடையசரித்திரபுத்தகத்தில் அல்
 லவா எழுதியிருக்கின்றன.—யூதனாகிய மோர்தி
 காயி, அகஷ்வேரோஷ் இராசாவின்பிரதான மந்
 திரியும், யூதர்களுக்குள்ளே சிரேஷ்டனும், தன்
 சகோதரருக்குள் அங்கிகரிக்கப்பட்டவனும், தன்
 சனங்களுக்குச்செல்வத்தைநாடி, தன்வமிசத்தார்
 யாவருக்கும் சுபவாக்குகளைச் சொல்லுகிறவனு
 மானான்.

(கய) அதி.ச.க.யடு. (கக) அதி.க.க.—(ய) அதி. க.) சங்.எஉ.ய. ஏசா.உச.யடு. (க) ஆதி.சக.சய. உ.நாளா.உஅ.
 எ. நிதி.உ.ய. சங்.ாஉஉ.அ,க.

யோபுடைய சரித்திர புத்தகம்.

க. அதிகாரம்.

க. யோபின் செல்வத்தையும் பத்தியையுங் குறித்தல்: சு. சாத்தான் யோபைச்சோதிக்க விடை பெறல்: டிக. யோபு ஆபத்தைச்சகித்துப் புலம் பியுந் தேவனைத்துதித்தல்.

உ. இவ்வுத்தேசத்தில் சற்குணனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து தீமையை விலக்குகிறவனுமாகிய யோபென்னும் பெயர்கொண்ட ஒரு மனுஷனிருந்தான்.—அவனுக்கு ஏழுபுத்திரரும் மூன்று புத்திரிகளும் பிறந்தார்கள்.—அவனுக்கு மிருகசீவன்களாகிய ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐஞ்ஞாறு ஏர்மாகளும், ஐஞ்ஞாறு பெண்கழுதைகளும், மிகவும் அதிகபரிசனமுமிருந்தன; இப்படி அவன் கீழ்த்திசையிலுள்ள எல்லாமனுஷரிலும் பெரியவையிருந்தான்.—அவன் புத்திரர், அவன்வன் தன் தன் நாளில்தன் தன் வீட்டிலேவிருந்து செய்து, தங்கள் சகோதரிகள் மூவரையுந் தங்களுடன் போசனபானம் பண்ணும்படி ஆளனுப்பி அழைப்பிப்பார்கள்.—அவர்களுடைய விருந்துநாள் முறைமுடிகிற பொழுது, யோபு, என் புத்திரர்பாவஞ்செய்து, தங்கள் சிந்தையில் தேவனைத் தூவுகக் கூடும் என்று சொல்லி, ஆளனுப்பி அவர்களைப் பரிசுத்தஞ்செய்து, அதிகாலையிலெழுந்து, அவர்களெல்லாருடைய தொகைக்கு மேற்கத் தகனபலிகளையிலொன்.—யோபு எப்பொழுதும் இப்படிச் செய்துவருவான்.

க. ஒருகினத்திலே தேவபுத்திரர் யெகோவாவின் சமூகத்தில் வந்தபொழுது, சாத்தானும் அவர்களுக்குள்ளே வந்தான்.—யெகோவா சாத்தானை நோக்கி, நீ எங்கேயிருந்து வருகிறாயென்று கேட்க, சாத்தான் யெகோவாவுக்கு உத்தரமாக, பூமியில் உலாவி அதில் அங்குமிங்குந்திரிந்து வருகிறேனென்றான்.—யெகோவா சாத்தானுடனே, என் தாசனாகிய யோபின்மேல் சிந்தைவைத்தாயா, சற்குணனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து தீமையை விலக்குகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனுமில்லையென்றார்.—அதற்குச்சாத்தான், யெகோவாவை நோக்கி, யோபு பலன் குறியாமல் தேவனுக்குப் பயப்படுகிறான்.—நீர் அவனையும், அவன் பரிசனத்தையும், அவனுக்குண்டான யாவற்றையும் சுற்றிவேலியடைத்தீரல்லவா, நீர் அவன் கைத்தொழிலைப் பலிக்கப்பண்ணினீர்; அவன் மிருகசீவன்கள் தேசத்திலே பெருகின.—

நீர் உமதுகையை நீட்டி, அவனுக்குள்ள யாவற்றையுந் தொட்டால், அவன் உமது சமூகத்தில் உம்மைத் தூவுப்பானென்றான்.—யெகோவா உசாத்தானை நோக்கி, கேள், அவனுக்குள்ள யாவும் உன் கையிலிருக்கின்றன; அவன் மேல்மாத்திரம் கைவைக்கவேண்டாமென்றார். அப்பொழுது சாத்தான் யெகோவாவின் சமூகத்தை விட்டுப் புறப்பட்டுப்போனான்.

பின்பு ஒருகினத்தில் அவனுடைய புத்திரரும் டிக. புத்திரிகளும் மூத்தசகோதரன் வீட்டிலே போசனஞ்செய்து, திராட்சரசம் பானம் பண்ணுகிற பொழுது,—ஒரு ஆள் யோபினிடத்தில் வந்து, யெசுருதுகள் உழுகிறபொழுது, கழுதைகள் அவைகளின் சமீபத்தில் மேய்ந்துகொண்டிருந்தன:—சபேயர் அவைகளை மேற்பாய்ந்து, அவைகளை விடுகவாந்துகொண்டு, பணிவிடைக்காரரைக்கட்கத்தின் வாயினால் கொலைசெய்தார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி உமக்குச் சொல்லவந்தேனென்றான்.—இவன் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து, ஆகாயத்தினின்று தேவாக்கினிவிழுந்து, ஆடுகளையும், பணிவிடைக்காரரையுஞ் சுட்டெரித்துப் பட்சித்தது; நான் மாத்திரம் தப்பி உமக்கிதைத்தெரிவிக்கவந்தேனென்றான்.—இவன் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து, கல்தேயர் மூன்று தளங்களைவகுத்து, ஒட்டகங்களை மேற்பாய்ந்து, அவைகளைக்கவர்ந்துகொண்டு, பணிவிடைக்காரரைக்கட்கத்தின்வாயினால் கொலைசெய்தார்கள்; நான் மாத்திரம் தப்பி உமக்கிதைத்தெரிவிக்கவந்தேனென்றான்.—இவன் பேசிக்கொண்டிருக்கையில், இன்னும் ஒருவன் வந்து, உம்முடைய புத்திரரும் புத்திரிகளும் தங்கள் மூத்த சகோதரனுடைய வீட்டிலே போசனம் பண்ணித்திராட்சரசம் பானம் பண்ணுகிற பொழுது,—வனத்தின் வழியாய்ப் பெருங்காற்றுவந்து, வீட்டுகண்டிநாலுகோடிகளிலும் அடிக்க, அதுபின்னைகள் மேல் விழுந்ததினால், அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி உமக்கிதைத்தெரிவிக்கவந்தேனென்றான்.—அப்பொழுது யோபு உலெழுந்து, தன் வஸ்திரத்தைக்கிழித்து, தலையைச் சிரைப்பித்து, தரையில் விழுந்து, நமஸ்கரித்து,—நான் என்மாதாவின் கருப்பத்தினின்று கிருவாணி உசாய் வந்தேன், கிருவாணியாய் அவ்விடத்திற்குத்திரும்பிப்போவேன்: யெகோவா தந்தார், யெகோவா எடுத்தார்; யெகோவாவின் நாமம்

(க. அதி. க.) ஆதி.உ.உ.உ.உ.உ. எசே.க.யெ.யெ. யாக்.டு.யெ. ஆதி.க.க. அதி.உ.க. நீதி.அ.யெ. (டு) ஆதி.அ.உ.உ. க.இரா.உ.க.யெ.யெ. (சு) அதி.உ.க. க.இரா.உ.உ.யெ. க.நாளா.உ.க.க. வெளி.யெ.க.யெ. (ஏ) மத்.யெ.ச.க. க.பேதுரு. டி.அ. (ய) சங்.க.ச.எ. ஏசா.டு.உ. சங்.அ.உ.க.உ. நீதி.யெ.உ.உ. (யெ) அதி.யெ.உ.க. ஏசா.அ.உ.க. மல்.க.யெ.யெ. (யெ) பிர.க.யெ. (யெ) வச.ச.யெ. (உய) ஆதி.க.எ.உ.க. எஸ்.க.க.க. க.பேதுரு.டு.க. (உக) சங்.ச.க.யெ. பிர.டு.யெ. யெ. க.தீமோ.க.எ. யாக்.க.யெ. மத்.உ.யெ.யெ. ஏபே.டு.உ.யெ. க.தெச.டு.யெ.

உஉதுதிக்கப்படக்கடவதென்றான்.—இவையெல்லா வற்றிலும் யோபுபாவஞ்செய்யவுமில்லை, தேவனுக்குத் தகாததை எண்ணவுமில்லை.

உ. அதிகாரம்.

க. சாத்தான் இரண்டாந் தரம் விடைபெறல்: எ. யோபைத்திரும்பவும் துயரப்படுத்தல்: கூ. யோபு தன்ஸ்திரியைக்கடிந்துகொள்ளல்: டிக. யோபைத்தேற்றும்படி சிநேகிதர் மூவரும் வரல்.

பின்னும் ஒருகிணத்தில் தேவ புத்திரர் யெகோவாவின் சமூகத்தில் வந்த பொழுது, சாத்தானும் அவர்களுக்குள்ளே யெகோவாவின் சமூகத்தில் வந்தான்.—அப்பொழுது யெகோவா சாத்தானை நோக்கி, நீ எங்கிருந்து வருகிறாயென்று கேட்க, சாத்தான் யெகோவாவுக்கு உத்தரமாக, பூமியில் உலாவி, அதில் அங்குமிங்குந்தி ரிந்துவருகிறேனென்றான்.—யெகோவா சாத்தானுடன், என் தாசனாகிய யோபின்மேல் சிந்தைவைத்தாயா, சர்க்குணமும், சன்மார்க்கமும், தேவனுக்குப்பயந்து தீமையைவிலக்குகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனுமில்லை. காரணமின்றி அவனை நாசப்படுத்தும்படி என்னை ஏவிலும், ஆகிலும் இதுவரைக்கும் அவன் தன்னேர்மையைவிடாமல் நிற்கிறானென்று சொன்னார்.—சாத்தான் யெகோவாவுக்குத்தரமாக, தோலுக்காகத்தோலையும், ஒருவன் தன் பிராணனியித்தம் தனக்குண்டான யாவற்றையுங் கொடுப்பானே.—எப்படியும் நீர் இப்பொழுது உமதுகையைநீட்டி, அவன் எழும்பையும் மாமிசத்தையுந்தொட்டால், அவன் உமதுசமூகத்தில் உம்மைத்தாவிப்பானென்றான்.—யெகோவா சாத்தானுடனே, பார், அவன் உன் கையிலிருக்கிறான்; அவன் பிராணனைமாத்திரம் தப்பவிடு என்று சொன்னார்.

எ பின்பு சாத்தான் யெகோவாவின் சமூகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரைக்கும் யோபைக்கொடிய பருக்களினாலே வாழித்தான்.—அவன் ஒரு ஓட்டை எடுத்துத் தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பவிலிருந்தான்.

க அப்பொழுது அவன்மனைவி அவனைநோக்கி, நீர் இன்னும் உமதுநேர்மையில்நிலத்திருக்கிறீரா; தேவனைத்தாவித்தா, மரித்துவிட்டால் நலமென்றான்.—அவன் அவனைநோக்கி, நீ பேதைமையுள் எஸ்திரிகளில் ஒருத்தி பேசுகிறதுபோலப் பேசுகிறாய். நாம் தேவனுடைய கையினின்ற நன்மையைமாத்திரம் பெறுவோமா, தீமையையும் பெறவேண்டாமாவென்றான். இவைகெல்லாவற்றிலும் யோபுதன் உத்தமனும்பாவஞ்செய்யவில்லை.

அப்பொழுது தேமானியனாகிய எலீபாஸ், ஜூகியனாகிய பில்தாத், நாமாத்தியனாகிய சோபாரென்னும் யோபின் சிநேகிதர் மூவர், அவனுக்கு நேரிட்ட தீமைகன்யாவையுங் கேள்விப்பட்டு, அவனுடன் துக்கங்கொண்டாடவும் அவனைத் தேற்றவும்வரும்படி ஒருவரோடொருவர் தீர்மானித்திருந்ததினால், தங்கள் ஸ்தானங்களினின்ற புறப்பட்டுவந்தார்கள்.—அவர்கள் தூரத்தில் தங்குகன்களை ஏறிட்டுப்பார்த்தபொழுது, அவனை அறியாததினால் குரவிட்டபுது, ஒவ்வொருவருந் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்து, வாணத்தைப் பார்த்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைத் தூவிக்கொண்டு,—நிலத்தில் அவனுடன் ஏழுபடிக்கலும் ஏழுஇரவும் இருந்தார்கள், அவன் துக்கம் மகாமிருதியாயிருக்கக்கண்டபடியால், அவனுடன் ஒருவனும் ஒருசொல்லஞ்சொல்லவில்லை.

கூ. அதிகாரம்.

க. யோபுதன்சென்மதினத்தைச்சபித்தல்: டிக. மரணத்தைவிரும்பல்: உய. சீவிப்பதைவெறுத்தல். அதன் பின்பு யோபு தன்வாயைத்திறந்து, தன்சென்மதினத்தைச் சபிக்கும்பொருட்டு,—நான் உபிறந்த நாளும், புத்திரன் உற்பவித்தானென்று சொல்லப்பட்ட இரவும் அழியக்கடவன.—அந்தநாள் என் மாதாவின் கருப்பவாசலை அடைக்கவுமில்லை, என் கண்ணுக்குத் துக்கத்தை மறைக்கவுமில்லை.—ஆதலால் அந்தநாள் அந்தகாரமய மாயிருப்பதாக; தேவன் உயரத்திலிருந்து அதைநோக்காதிருப்பாராக, அதின்மேல் ஒளிபிரகாசியாதிருப்பதாக.—அந்தகாரமும் மரணநிழலும் அதைமீட்டுக்கொள்ளக்கடவன; மேகம் அதை மூடுவதாக; தினத்தின் காரிருள் அதற்குப்பயங்கரம் வருவிப்பதாக.—அந்த இரவையோ அந்தகாரம் பிடித்துக்கொள்வதாக; அதுவருவத்தின்தினங்களோடுசேராதிருப்பதாக, அதுமாதத்தின் தொகையில் கணிக்கப்படாதிருப்பதாக.—அன்றிரவுதனிமையாயிருப்பதாக, அதில் ஆனந்தத்தொனியுமில்லாதொழிவதாக.—விவியாதனை ஏழுப்பவல்லவர்களின் தினத்தைச் சபிக்கிறவர்கள், அதைச் சபிப்பார்களாக.—அதின் அஸ்தமனத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருளக்கடவன; அத்தினம் ஒளியை எதிர்பார்த்தாலும், அதற்கில்லாதொழிவதாக; அது அருணோதயத்தைக் காணாதிருப்பதாக:—நான் கருப்பத்தைநீங்கினபொழுது என் மரிக்கவில்லை; நான் கருப்பத்தில் தோன்றியவுடனே என்என் பிராணன்நீங்கிவிடவில்லை.—மடியானது என்னைத்தாங்கிக்கொண்ட டிக தென்ன. நான் பாலுண்ண ஸ்தனம் உண்டாயிருந்ததென்ன.—அப்படியில்லாதிருந்தால் நான் உபபடுத்து அமர்ந்திருப்பேன்: நான்நித்திரையடைந்

(உ. அதி. கூ.) அதி.உ.எ.டு.சு. அதி.கூ.யக. (டு) அதி.வக.உஉ. (எ) ஏசா.க.சு. (அ) உ.சாமு.யக.யக. அதி.சஉ.சு. எசேசு.உ.எ.கூ. மத்.யக.உஉ. (க) அதி.உ.க.யடு. (ய) ரோ.யஉ.யஉ. யாக்.டு.ய.யக. சங்.கக.க. (யக) நீதி.யெ.யெ. ஆதி.கக.யக. எரே.சக.எ. ஆதி.உடு.உ. அதி.சஉ.யக. ரோ.யஉ.யடு. (யஉ) ரிகி.கக. புல.உ.ய. எசேசு.உ.எ.கூ. (யக) ஆதி.டு.ய.ய.—(கூ. அதி. உ.) அதி.ய.யஅ. எரே.யடு.ய. (டு) அதி.ய.உ.ச. சங்.உக.ச. எரே.யக.யக. ஆமோ. டி.அ. ஆமோ.அ.ய. (அ) எரே.கூ.யஎ.யஅ. (க) அதி.சக.யஅ. (ய) அதி.ய.யஅ. (யக) ஆதி.கூ.யக. ஏசா.கக.யஉ.

யெசு து இளைப்பாறுவேன்.—பூமண்டலத்தில் தங்கள் நியித்தம் பாழானஸ்தவங்களைக்கட்டி நரபதிகளும் மந்திரிகளும் இவர்களோடாகியும்,—யெசுவெள்ளியினால் தங்கள்வீடுகளை நிரப்பினவர்களும் பொண்ணைச்சேசரித்தவர்களும் பிரபுகயெடுளோடாகியுந் தங்குவேன்.—அல்லாவிட்டால் கருப்பஞ்சிதைந்துமறைக்கப்பட்டபிண்டமும், ஒளியைக்காணாத சிசுக்களும் போலாவேன்.—யெசு அந்தஸ்தானத்திலே துணைமார்க்கர் கிலேசப்படுதேவதைவிட்டு ஒய்ந்திருக்கிறார்கள்; அங்கே இயேசு யெசு த்தோர் இளைப்பாறுவார்கள்.—சிறைப்பட்டோர் ஏகமாய் அமர்ந்திருப்பார்கள்; உபத்திரவப்படுத்திய துகிறவனுடைய சத்தத்தைக் கேளார்கள்.—சிறியோர்பெரியோர் யாவரும் அங்கே சமமாயிருக்கிறார்கள்; அடிமை, எசமானனைவிட்டு விடுதலையாக வான்.—கிடையாத மரணத்தைவிரும்பி, புதைபொருளுக்காகத் தோண்டுவதைப்பார்க்கியும், உய அத்தகாகத்தோண்டி,—மயானஸ்தானம் அகப்பட்டால், மிகமுட்டு, மிகவுரு சந்தோஷப்பட்டு,—உச தான் அறியாதவழியில் நடந்து, சுற்றித் தேவனால் உஉவேலியடைக்கப்பட்ட,—துயரமுள்ளவனுக்கு ஒளியும், மனக்கிலேசமடைந்தவனுக்குச் சீவனும் உச அளிக்கப்படுகிறதென்ன.—எனது ஆகாரத்துடனே என் பெருமூச்சுவருகின்றது, என் அழகை உச நீரைப்போல ஊற்றப்படுகின்றது.—என்னை மிகவும் பயங்கரப்படுத்தினது எனக்கு நேரிட்டது, உடு நான் அஞ்சினது எனக்கு வந்தது.—எனக்குச் சேனக்கியமும், இளைப்பாறுதலும், அமைதியுமில் உசலை; உபத்திரவமே நேரிட்டதென்று,—யோபு வசனித்துச்சொன்னான்.

ச. அதிகாரம்.

க. யோபுக்கு எலீபாஸ் உத்தரஞ்சொல்லல்: யெசு. அவன்தன் சொப்பனந் தெரிவித்தல்.

அப்பொழுது தேமானியனாகிய எலீபாஸ் உத்தரமாக,—நாங்கள் உம்முடன்தேசத்துணிந்தால் உமக்கு விதனமுண்டாகுமா: பேசாமல் அடக்கக்கூடியவன்யாவான்.—கேளும், நீர் அநேகருக்குப்போதித்தீர், இளைத்தகைகளைத் திடப்படுத்தினீர்.—விழுகிறவனை உம்முடைய வாக்குகளினால்பாக்கினீர், தன்னாடும் முழங்கால்களைப்பெலப்படுத்தினீர்.—ஆகியும் இப்பொழுது அது உமக்குநேரிட்டது, அதினால் நீர் தளர்ந்துபோனீர்; அது உம்மைத்தொட்டது, நீர் வியாசுலப்படுகிறீர்.—உமது பயபத்தி அல்லவா, உமது மனத்திடம், உம்முடைய நன்னெறிகளே, உமது நம்பிக்கை.—குற்றமில்லாதவன் நாசமடைந்ததுண்டா, நீதிமான்கள் எங்கேசேதிக்கப்பட்டார்கள்; அ இதை நினைத்துப்பாரும்.—அறியாயத்தை உழுது, தீமையை விதைக்கிறவர்கள் அக்கையே அறுக்கி

றார்கள். இதை நானே கண்டேன்.—அவர்கள் கதேவனுடையசுவாசத்தினால் அழிந்துபோகிறார்கள், அவருடைய நாசியின் காற்றினால் நாசமடைகிறார்கள்.—சிங்கத்தின் கருச்சிப்பும், துவட்டசிங்கத்தின்தொனியும், பாலசிங்கத்தின் பற்களும், சிதைந்துபோகின்றன.—கிழச்சிங்கம் இயசரையில்லாமல் இறந்துபோகின்றது, சிங்கக்குட்டிகள் சிதறுண்டு போகின்றன.—இராத்திரிகாலம் யெசு தில் மனுஷர் அயர்ந்து நித்திரைகொள்ளுஞ்சமயத்தில், சொப்பனத்தில் தோன்றிய சிந்தனைகளினால்,—ஒருவாக்கு என்னிடத்தில் அந்தரங்கமாக மாய்த்தோன்றிற்று, அதிர்சிறிது என்செவிக்கேறிற்று.—என் எல்லா எலும்புகளும் நடுங்கத்தக்க யெசு பயமும் நடுக்கமும் என்னைப்பிடித்தன.—என்முயுகத்தின்முன் ஒரு ஆய்கடந்தது; அதினால் என்சருவாங்கரோமமும் சிவிர்த்தன:—அது நின்றது, யெசு ஆனாலும் அதின் உருவம் இன்னதென்று நான் அளவிடவில்லை; அது உருவம் என்கண்களுக்கு முன்னிருந்தது, அப்பொழுது யிருதுவான ஒவியுண்டாக,—அழிகிறமனுஷனே தேவனுடைய சமுகத்தில் நீதியுள்ளவன், ஒருமனுஷன் தன் சிருஷ்டிகர்த்தாவின் சமுகத்தில் சுத்தமாயிருக்கமுடியுமா.—கேள், அவர் தமதுதாசரில் நம்பிக்கையவைப்பதில்லை; அவர், தேவதூதரிடத்திலும் புத்தியினத்தைப்பாரிப்பார்.—பொட்டுப்பூச்சிகளால் மிக அரிக்கப்பட்டவர்களும், பூழியில் அஸ்திபாரமிடப்பட்ட மண்வீடுகளில் வாசமாயிருப்பவர்களானவர்கள் எவ்வளவதிகம்.—விடியற்கால உயமுதல் சாயங்காலம் வரைக்கும் நொறுக்கப்படுவார்கள்: அவர்கள் எந்நாளும் ஒழிந்துபோகிறார்கள், அதைச் சிந்திப்பார் ஒருவருமில்லை.—அவர்களமேன்மை ஒழிவதில்லையா, அவர்கள் ஞானம் பெறாமல் இறந்துபோகிறார்கள் என்றொருவாக்கைக்கேட்டேன்.

ரு. அதிகாரம்.

க. எலீபாஸ் யோபுக்கு உபதேசித்து ஆலோசனை சொல்லல்: யெசு தேவதண்டனையின் பலன் நிருணயித்தல்.

உமக்குத்தரந் கொடுப்பவன் உண்டாவென்று இப்பொழுது நீர்கூப்பீடும்; பரிசுத்தர்களில் எவனைநோக்கிப்பார்ப்பீர்.—குரோதம் மதிக்கெனக் கொல்லும், பொருமை புத்தியினனை நாசப்படுத்தும்.—மதிக்கேடன்றெழுன்றியிருப்பதைக்கண்டிருக்கிறேன், உடனே அவன் வீட்டைச்சுபித்தேன்.—அவன்சந்தியார்வாழ்வுக்குத்தாரமாயிருக்கிறார்கள், அவர்கள்வாசலிலேநொறுக்கப்பட்டார்கள், அவர்களைத்தப்புவிப்பார் ஒருவருமில்லை.—பசியுள்ளவன் அவர்கள்வயலின்வினைவைப்புசுத்தான், முள்ளுள்ள இடத்தினின்று பறித்தான்,

(யெசு) அதி.யெசு.உசு. சங்.ரு.அ.அ. (யெசு) அதி.கூ.எ. (யெசு) வெளி.கூ.சு. நீதி.உ.ச. (உசு) புல.கூ.எ. (உஉ) எரே. உய.யெசு. க.சாமு.க.யெ. நீதி.கூ.சு.—(சு) அதி. கூ.) ஏசா.கரு.கூ. (சு) ஏசா.கரு.கூ. எபி.யெ.யெ. (சு) நீதி.கூ.உ.சு. (எ) சங்.கூ.உ.ரு.அ.அ.சு. எ.யெ.சு. நீதி.உ.உ.அ. கலா.சு.எ.அ. (க) ஏசா.கூ.யெ.கூ. யாத்த.யெ.அ. ஏசா.யெ.சு. உ.உ.சு. உ.அ. (யெ) அதி.கூ.யெ.சு. (யெ) அபகூ.கூ.யெ.சு. (யெ) அதி.யெ.யெ.உ.உ.பெ.ரு.உ.சு. (யெ) அதி.யெ.யெ.சு. உ.கொரி.ரு.க. (உய) சங்.கூ.யெ.சு. (உசு) சங்.கூ.யெ.சு.—(ரு) அதி. கூ.) சங்.கூ.எ.ரு.கூ.சு. எரே.யெ.உ.உ.கூ. (சு) சங்.யெ.கூ.சு.

பறிகாரன் அவர்கள் பொருளை விழுங்கினான்.—
 புழுதியினின்று தீமை விளையாமலும், மண்ணி
 னின்றவருத்தந்தோன்றாமலுமிருந்தும்;—அக்கி
 னின்பொறிகன் மேலேபறக்கிறதுபோல, மனு
 ஷன்வருத்தம் அனுபவிக்கப்பிறந்திருக்கிறான்.—
 ஆதலால் நான் தேவ னிடத்தில் வேண்டிக்
 கொண்டு, என்வழக்கைத் தேவனுக்கு ஒப்பிக்
 கிறததருகி.—அவரோ புத்திக்கு எட்டாத மகாகிரி
 யைகளையும், எண்ணிறந்த ஆச்சரியங்களையுஞ்
 செய்துவருகிறார்.—தாழ்ந்தோரை உயரத்தில் நி
 றுத்தவும், துக்கித்தோர் இரட்சிப்படைந்து உய
 ரவும்,—அவர் பூமியில் மழையை வருஷிப்பிக்
 கிறார், வெளி நிலங்களில் சலத்தை வருவிக்கி
 யுடனார்;—வஞ்சகர் நினைக்கும் உபாயங்கள் அவர்
 கன்கைகளினால் சித்தியாகாதபடி, அவர்களுடை
 யவ எண்ணங்களை விருதாவாக்குகிறார்.—அவர் ஞா
 னிகளை அவாகன் தந்திரத்தினால் அகப்படுத்துகி
 றார்: மாறுபாடுள்ளவர்களுடைய ஆலோசனை க
 லிழக்கப்படுகின்றது.—அவர்கள் பகலிலும் அந்
 தகாரத்தைச் சந்தித்து, இரவைப்போல மத்தியா
 யிடு னத்திலுந் தடவித்திரிகிறார்கள்.—அவர் தரித்திர
 ரை அவர்கள்வாயிலிருக்கிறகட்கத்திற்கும், பராக்
 கிரமசாலியின்கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.—
 அகிணுலத்திரருக்கு நம்பிக்கையுண்டு, தீமை
 யெ யானதுதன்வாயையுடும்.—கேளும், தேவன் தன்
 டிக்கிறமனுஷன் வாழ்வுடையவன்: ஆதலால் ச
 ருவவல்லவருடைய கண்டனையை அவமதிக்கா
 யுடனும்:—அவர்காயப்படுத்திக் கட்டுவார்: நோ
 யுண்டாக்கித் தமதுகைகளினால் சொஸ்தப்படுத்
 துவார்.—அவர் ஆறு உபத்திரவங்களினின்று உம்
 மைவிடுவிப்பார்: ஏழிலும் ஒருதீமையும் உம்மை
 உய்ந்தொடாது.—அவர் பஞ்சகாலத்தில் மரணத்திற்
 கும், யுத்தகாலத்தில் கட்கத்தின் வல்லமைக்கும்
 உக உம்மைவிலக்கி மீட்டார்.—நாவாகியகைசுக்கு நீர்
 மறைந்திருப்பீர்: நாசம் நேரிடடாலும் அதற்கு
 உட அஞ்சமாட்டீர்.—நாசத்திலும் பஞ்சத்திலும் ந
 கைப்பீர்: காட்டுமிருகங்களுக்கும் அஞ்சமாட்
 டீர்.—நீர் வெளியிலுள்ள கற்களோடும் உடன்
 படிக்ககைசெய்வீர்: காட்டுமிருகங்கள் உமக்கு அ
 சை மைந்திருக்கும்.—உமதுகூடாரம்வாழ்வடையக்
 காண்பீர்; உமது வாசஸ்தானத்தை விசாரிக்கும்
 உடு பொழுது குறையைக்காணமாட்டீர்.—உமதுவ
 மிசம் விருத்தியாயிருக்கும், உமது சந்ததியார் பூ
 மியின் புல்லுக்கொப்புவார்களென்பதை அறிந்
 துக்கொள்வீர்.—பருவகாலத்திலே தானியத்தின்
 அரிக்கட்டுச்சேர்க்கப்படுவதுபோல, நீர் பூரண
 உள ஆயுள்பெற்றுப்பிரேதவறையில் சேருவீர்.—கே

ளும், இவைஎல்லாம் நாங்கள் ஆராய்ந்துபார்த்
 தோம், காரியம் இப்படித்தான்; நீரும் இதற்கிந்
 தைவைத்து, உமக்குரன்மையுண்டாக இதை உ
 ணர்ந்துகொள்ளுமென்றான்.

சு. அதிகாரம்.

க. யோபு தன் துக்கத்தை எல்பாசுக்கு விவரித்
 தல்: அ. திரும்பவும்மரணத்தை அபேட்சித்துப்
 பிரார்த்தித்தல்: ஐச. தன்சினேகிதருடைய சினே
 கத்தை வற்றின ஓடைக்கு உவமித்தல்.

யோபு, பிரதிஉத்தரமாக;—ஐயோ, என் துக்கத் க, உ
 தைநிறுப்பது நலம், என் ஆபத்தைத்தராசிலிடுவது
 தருகி,—அதுகடற்கரைமண்விலும் அதிகபாரமுள்
 ளது: ஆகையால் என்வாக்குகள் உள்ளடங்கிப்
 போகின்றன.—சருவவல்லவருடைய அம்புகள் எ
 னக்குள்ளேதைத்திருக்கின்றன, அவைகளின்வி
 ஷம்என்பிராணனைக்குடிக்கின்றது: தேவ னால்
 வந்தபயங்கரங்கள் என்னை எதிர்த்து அணிவகுக்
 கின்றன.—புல்லுள்ள இடத்தில் காட்டுக்கழுதைக
 டு தறுமா, தனக்குத்தீளிகிடைத்தால் எருது அழுமா;—
 சுவையில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் புசிக்
 சு கலாமா; முட்டையின் வெள்ளைக்கருவிலேசுவை
 யுண்டா;—எனது ஆத்தமம் முன் அரோசிக்கத்தக்க
 எ வைகள் எனக்குத்துக்கத்தையுண்டாக்கும் ஆகார
 அ மாயின.—ஆ, நான் அபேட்சிப்பதைத்தேவன் அரு
 ளி, என்வினைணப்பத்துக்குச்செவிகொடுத்து,—
 தேவன் என்னை நொறுக்கத்திருவுளமாகி, என்
 க ணைச்சேதிக்கத் தமது கையை நீட்டினால் நலமா
 கும்.—அப்பொழுது நான் ஆறுதலையடைவேன்; ட
 டு நான்துக்கத்தில் என்னைக்கடினப்படுத்துவேன்:
 பரிசுத்தமுள்ளவருடைய வாக்குகளை நான் மறு
 யக க்கவில்லை; அவர்என்னைத்தப்பவிடாராக.—நான்
 யக நம்பியிருக்கிறதற்கு என் பெலன் எம்மத்திரம்;
 யக என் ஆயுள் நான் நீடித்திருக்கிறதற்கு என்முடிவே
 யக து.—என்பெலன் கற்களின் பெலன்கு; என்மாயிசம் டு
 யக பித்தீனையா.—எனக்குள்ளே துணையில்லையா; வி
 யக வேகம் என்னைவிட்டு நீங்கிற்று.—மனங்கரைந்
 யக தவனுக்குத் தமையசெய்வது சினேகிதனுக்குக்கட
 யக மை; அவனே சருவவல்லவருக்குப் பயப்படா
 யக மல் விலகினான்.—என்சகோதரர் சிற்றறுபோல டு
 யக என்னை வஞ்சகமாய் நடத்தினார்கள், தாழ்ந்தபூமி
 யக யின் ஆறுகள்போல அவர்கள் அகன்றுபோகிறார்
 யக கள்;—உறைந்தநீரினால் கருமையேகொண்டது, டு
 யக அவைகளில் பனிக்குட்டி உருகியிருக்கின்றது:—
 யக அவைகள் உஷ்ணங்கண்டவுடனே ஒழிந்து யெ
 யக போகின்றன: வெப்பமாகும்பொழுது தமது ஸ்
 யக தானத்தைவிட்டு அகன்றுபோகின்றன.—அவை டு
 யக கள் ஓடும் வழிகள் வளைந்துபோகின்றன; அவை

(எ) ஆதி.க.யெ.யு.யக. க.கொரி.ய.யக. (க) சங்.ச.ய.டு. ரோ.யக.க.க. (ய) ஆதி.உ.ய.உ.ச. சங்.க.டு.க. எரே.டு.
 உ.ச. அப்.ய.ச.யெ. (யக) க.சாமு.உ.எ. (யெ)நி.சி.ய.டு. ஏசா.அ.ய. (யக) சங்.க.ய.டு. க.கொரி.க.ய.க. (யச) உ.பா.
 உ.ய.உ.ய. ஏசா.டு.க.ய. ஆமோ.அ.க. (யடு) சங்.ந.டு.ய. (யக) க.சாமு.உ.க. சங்.எ.எ.ச.உ. (யஎ) சங்.க.ச.ய.க. எ.பி.
 ய.உ.டு. (யடி) உ.பா.க.உ.க.க. க.சாமு.உ.க. ஏசா.க.ய.உ.க. ஒ.சி.க.க. (யக) சங்.ந.ச.ய.க. சங்.க.க.க. க.கொரி.ய.
 ய.க. சங்.க.க.ய. (உய) சங்.க.க.ய.டி. (உக) சங்.க.க.உ.ய. (உஉ) ஏசா.ய.க.க. எ.செ.க.ச.உ.டு. (உக) சங்.க.க.ய.உ.
 ஒ.சி.உ.ய.க. (உடு) சங்.ந.ய.உ.உ. சங்.எ.உ.ய.க. (உச) நீதி.க.ய.க. (உஎ) சங்.ந.ய.க.உ. நீதி.க.ய.உ.—(சு. அதி. க.)
 நீதி.உ.ய.க. (ச) சங்.க.டி.உ. சங்.அ.டி.ய.டு.ய.க. (க) க.இரா.ய.க.ச. (ய) அப்.உ.ய.உ.ய. லேவிய.ய.க.உ. ஏசா.டு.எ.ய.டு.
 ஒ.சி.ய.க.க. (யச) நீதி.ய.எ.ய.எ. (யடு) சங்.க.டி.ய.க. எரே.ய.டு.ய.டி.

யுக கள் அகன்று ஒழிந்துபோகின்றன.—தேமாவின் வழிப்போக்கர் தேடினார்கள், வேதபாவின் பிரயாணக்கூட்டத்தார் அவைகளைக் காத்திருந்தார் உய கள்.—அவர்கள் நம்பியிருந்தபடியால் வெட்கப்படுகிறார்கள்; அங்கேசென்றுகலங்குகிறார்கள்.—உச இப்பொழுது நீங்களும் ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக்கண்டு பயப்படுகி உஉறீர்கள்.—ஏதாகிலும் கொண்டுவாருங்கள் என்றேன; உங்கள்பொருளில்எனக்குவெகுமானஞ் உசு செய்யுங்கள் என்றேன.—சுத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கொன்றேன; பராக்கிரம சாலியின் கையினின்று என்னை மீட்டுவிடுங்க உசு எனன்றேன.—எனக்குப்போதகம் பண்ணுங்கள்; நான் பேசாமலிருப்பேன்: நான் எதிலேதவறிப்போனேனென்பதை எனக்கு அறியப்படுத்தும் உடுகன்.—தருந்தசொற்கள் எவ்வளவு உறுதி: உங்கள் உசு கடிந்துகொள்வதில்என்னபலன்.—நீங்கள்வாக்குகளைக் கற்பித்துக்கடிந்துகொள்ள, திறன்றவனுடைய வாக்குகள் காற்றுப்போன்றவைகளா.—உஎ நீங்கள் அநாதமானவன்மேல் பாய்கிறீர்கள், உங்கள் கிரேதெனியித்தம் ஒரு குழியைத்தோண்டு உஅகிறீர்கள்.—இப்பொழுது நீங்கள் தையசெய்து என்மேல் கோக்கம்வையுங்கள்; அதிலும் நான் பொய்யனோ என்பது உங்களுக்குப் பிரத்திய உசு சமாய் விளங்கும்.—திரும்புங்கள், குற்றம்பாரிக்கவேண்டாம்; திரும்புங்கள், என்நீதி அதில்லிகு ளங்கும்.—என்னாலிலே தோஷமுண்டா; என் உண்ணாக்குச்சுவையில்லாதவைகளை அறியாதா.

௭. அதிகாரம்.

க. யோபு மரணத்தை அபேட்சிப்பது நியாயமெனச்சாதித்தல்: உஉ. அவன் தன் சஞ்சலத்தைக்குறித்துப்பேசல்: டெ. தேவ பரிபாலனத்தைக்குறித்து வசனித்தல்.

பூலோகத்திலே மனுஷனுக்கல்லவா போராட்டமுண்டு; அவன் ஆயுள்நாள்கள் ஒரு கூலிக்காரனுடையநாள்கள்போல்லவா.—பணிவிடைக்காரனொருவன் நிழலை அபேட்சிக்கிறது போலவும், கூலியாள்தனவேலையின்பலனை எதிர்பார்க்கிறதபோலவும்:—நான் மாயையான மாதங்களை அனுபவிக்கிறேன், கிலேசமான இராத்திரிகள் எனக்குக்குறிக்கப்பட்டன.—நான்படுக்கும்சமயத்தில் எப்பொழுது எழுந்திருப்பேன், இராஎப்பொழுது விடியுமென்பேன், அருணையம்வரைக்கும் புரண்டுபுரண்டு இளைப்படைவேன்.—புழுக்களினாலும், மண்கட்டியினாலும் என்சீரம் உடுக்கப்பட்டது; என்தோல் வெடித்து, அருவருப்பாயிருக்கின்றது.—நெய்கிறவன் எறிகிற நாடாலிலும் என் ஆயுள்நாள்கள் மிகவும் விரைந்து செல்லுகின்றன, அவை நம்பிக்கையில்லாமல் ஒழிவுபெறும்.—என்பிராணன் சுவாசமென்று நி

னைத்துக்கொள்ளும்: என்கண் இனி ஒருபொழுதும் நன்மையைக் காணமாட்டாது.—என்னைக் காண்கிறவனுடைய கண் இனி என்னைக் காணமாட்டாது: நீர் உமதுகண்ணை என்மேல்வைக்க, நான் இராதொழுகிறேன்.—மேகம் சிதைந்து ஒழிந்துபோவதுபோல, மயானஸ்தானத்தில்இறங்குகிறவன் இனி எழுந்திரான்.—அவன்தன்விட்டுக்குத்திரும்பிவரான், அவன்வாசஸ்தானம்பின்னொருபொழுதும் அவனை அறியாது.—ஆதலால் யுகநான் என்வாயை அடக்கமாட்டேன்; என்மனோ வேதனையில்பேசவேன்; என் ஆத்துமத்தின்கசப்பிலேலே புலம்புவேன்.—நீர் என்மேற் காவல் வைக்க நான்சமுத்திரமா, திமிங்கலமா.—என் கட்டில் என்னைத்தேற்றும், என்படுக்கை என்மனோதுக்கத்தை ஆற்றமென்றசொல்வேனாகில்;—நீர் சொப்பனங்களினால் என்னைப்பயப்படுத்து யுககிறீர், தரிசனங்களினால் என்னைத் திடுக்கிடப்பண்ணுகிறீர்:—ஆதலால் என்னுத்தமம் சீலிக்கிற விடுதைப்பார்க்கிலும் நெருக்குண்டு சாகிறதையும், மரணத்தையும் விரும்புகின்றது.—நான் அதை யுக அரோசிக்கிறேன்; நான் சதாகாலமும் சீலிக்கிரும்புகிறதில்லை:என்நாட்கள்மாயமாதலால்;என்னைவிட்டுவிடும்.—எளிய மனுஷனை நீர் உயர்த்தவும், அவன்மேல் சிந்தைவைக்கவும்,—காலையுதோறும் அவனைவிசாரிக்கவும், நிமிஷந்தோறும் அவனைப்பீட்சிக்கவும் அவன் எம்மாத்திரம்.—நான் என் உயிழ்நீர் விழுங்கவிடாமலும், என்னை விலகாமலும் நீர் எவ்வளவுகாலம் இருப்பீர்.—நான் பாவஞ்செய்தேனே; மனுஷரைக் காப்ப உயவரே, நான் உமக்குச்செய்யவேண்டியதென்ன, நான் எனக்குத்தானே ஒரு பரமாயிருக்க, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்ததென்ன.—நீர் என் அதிகிரமத்தை மன்னிக்காமல் இருக்கிறதென்ன, என் பாவத்தை நீக்காமல் விட்டதென்ன, நான் அதிகீக்கிரமாய்ப் புழுதியில்மகாநித்திரையடைவேன்; நீர் உதயத்தில் என்னைத் தேடுவீர், நாளை இரேனென்றான்.

௮. அதிகாரம்.

க. பில்தாதயோபுக்கு உத்தரஞ்சொல்லல்: அ. பாவமே துன்பத்துக்குக் காரணமென்றுரைத்தல்: உஉ. யோபின்மேல் குற்றம்பாரித்தல்.

அப்பொழுது ஜூசியனாகிய பில்தாத உத்தரமாக, -நீர் எதுவரைக்கும் இவைகளைவசனிப்பீர்; எதுவரைக்கும் உமது வாய்மொழிகள் உரத்தகாற்றைப்போலிருக்கும்.—தேவன் நியாயத்தைப்புரட்டுவாரா; சருவவல்லவர்நீதியைப்புரட்டுவாரா.—உம்முடையபிள்ளைகள் அவருக்குவிரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய அதிகிரமத்தினியித்தம் அவர்களை அவர்கைவிட்டாலும்;—நீர் சாக்கிரதையோடே தேவனைத்தேடு

(உஉ) எரே.யச.கூ. (உச) அதி.யகூ.ச. சங்.கஅ.யக. (உஎ) சங்.இஎ.சு. (உகூ) அதி.யஎ.ய.—(எ. அதி.க.) அதி.யச. இ.யகூ.யச. சங்.ககூ.ச.(கூ)அதி.உகூ.உ. (ச) உபா.உஅ.சஎ. (இ) ஏசா.யச.யக. (சு) சங்.கய.க. சங்.நகூ.யகூ. ஏசா.கஅ.யஉ. யாக்க.யச. (எ) சங்.எஅ.ககூ. (அ) அதி.உஉ.க. (க) உ.சாமு.யஉ.உகூ. (ய) அதி.அ.யஅ. சங்.நகூ.யக. (யக) சங்.ககூ.க.க. ச.சாமு.க.ய. (யசு) அதி.ய.உஉ. சங்.ககூ.யக. சங்.சுஉ.க.(யஎ)சங்.அ.ச. எபி.உசு.(உய)சங்.கசு.சு. சங்.உச.யஉ. புல.கூ.யஉ.—(அ. அதி. கூ.) ஆதி.யஅ.உகூ. உ.நாளா.யகூ.எ. தாளி.கூ.யச. ரோ.கூ.இ.

டி, சருவவல்லவரிடத்தில் விண்ணப்பஞ்செய்து, —சத்தமுநேர்மையுமுள்எவனாயிருந்திரேயா கில் அவர் உமக்காகவழித்து, உமதுநீதியின் வா எ சஸ்தானம் வாழ்வடையப்பண்ணுவார்.—உமது முந்தினநிலைம அற்பமாயினும், உமதுபிந்தின அ நிலைமையிலும் அதிகரிக்கும்.—நாம்நேற்றுப்பிற ந்தவர்கள், ஒன்றும்அறியோம், பூலோசத்திலேநம் க முடையநான்கள் நிறுவுக்குச்சமானம்:—ஆதலால் நீர் முந்தினநிலைமுறையாரிடத்தில்கேட்டு, அவர் களுடைய முன்னோர்களின் ஆலோசனையைச் சிந்தித்துக்கொள்ளும்.—அவர்கள் உமக்குப்போத கம்பண்ணார்களா, தெரிவிக்கமாட்டார்களா, ம டக னப்பூருவமாய்ச் சொல்லார்களா.—சேரில்லாமல் டக நாணல் ஒங்கிவளருமா; நீரில்லாமல் கோரைப் டக புலப்பெய்குமா.—அது பச்சையாயிருக்கையில் டக அறுக்கப்பட்டாதிருந்தாலும், மற்றச்செடிகளுக்கு டக முன்னே வாடிப்போம்.—தேவனை மறக்கும் டக எல்லாருடையநெறிகளும் அப்படியேபோய்வி டக டம்; கபடியின் வாழ்வும் அப்படியே ஒழிந்து டக போம்:—அவன்நம்பிக்கைசேதிக்கப்படும், அவன் டக யெ தஞ்சம் சிலந்தியின் கூட்டுக்குச்சமானம்.—அவன் டக தன் வீட்டின்மேலே சாய்ந்துகொள்ளுவான், அ து நிலைக்கமாட்டாது: அதைத் திடமாய்ப்பிடித் துக்கொள்ளுவான், அதுவோ ஒழிந்துபோம்.— டக அவன் பசுமை சூரியபிரகாசத்தில் விளங்கும், டக தோட்டத்தில் அவன் கிளை தழைத்துப்படரும்.— டக அவன் வேர்கள் கற்களில் தழையும், கற்பாறை டக யையக்கண்டு கொள்ளும்.—அவர் அவனைத்தன் டக னுடைய ஸ்தானத்தினின்றும் நிருஸூலப்படுத்தும் டக பொழுது, அந்தஸ்தானம், நான் உன்னைக்கண்ட டக தில்லையென்று மறுத்துவிடும்.—கேளும், இதுவே டக அவன் வாழ்வின்மகிழ்ச்சி, அவனுக்குப்பின்மற் டக டவர்களும் புழுதியினின்றும் எழும்புவார்கள்.—கே டக ளும், தேவன் உண்மையுள்ளவனைவெறுக்கார், டக உச தீமையுள்ளவர்களுக்குத்தனைசெய்யார்:—இனி டக அவர் உமதுவாயை நகைப்பினாலும், உம்முடைய டக உடய உதடுகளை ஆனந்தத்தினாலும் நிரப்புவார்.—உம் டக மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தைப் போர்த் துக்கொள்ளுவார்கள்; பாவியின் வாசஸ்தானம் டக அற்றுப்போமென்றுசொன்னான்.

க. அதிகாரம்.

க. யோபு தேவ நீதியையுணர்ந்து அவரை எதிர்க்கக்கூடாதென்றுசொல்லல்: உஉ. நல்லோருக்கும் தீயோருக்கும் உண்டாகும் பலனைக்காட்டல்.

உ அத்தற்கு உத்தரமாக யோபு, —அதுமெய்யென்று நான் அறிவேன்: மனுஷன் தேவனுடைய சமு க கத்தில் நீதிமானாயிருப்பதெப்படி.—அவர் இவ டக ளோடே வழக்காட்சித்தங்கொண்டால், இவன்

அவருக்கு ஆயிரத்திலொன்றுக்காலிலும் உத்தரம் கொடுக்கமாட்டானே.—அவர் புத்திமான், அவர் ச ப பராக்கிரமசாலி: அவரை எதிர்த்துப்போராடிவா டக டும்படைந்தவனார்.—அவர் சமூதியில் மலைகளைப் டக பேர்க்கிரார்: அவர் தமது கோபத்திலே அவைக டக ளைப்புரட்டுகிரார்.—அவர் பூயியை அதிநுடைய டக ஸ்தானத்தினின்றும் அசைத்துவிலக்குகிரார், அதி டக னுடைய தூண்கள் அசைக்கின்றன.—அவர் கட் டக டனையிட்டால் சூரியனும் உதிக்கமாட்டாது; நட டக சத்திரங்களுக்கு முத்திரையிடிகிரார்.—அவர் டக அ ருவரே ஆகாயத்தை விரிக்கிரார், அவர் சமுத்திர டக ரத்திரைகளின்மேல் உலாவுகிரார்.—அவர் சுவா டக தியையும், மிருகசீரிடத்தையும், கார்த்திகையை டக யும், தெட்சணந்தரத்தையும் சிருஷ்டிக்கிரார்.— டக அவர் ஆராய்ந்துமுடியாத மகா காரியங்களையும் டக எண்ணிற்றந்த அற்புதங்களையும்கூர் செய்கிரார்.— டக கேள், அவர் என் சமீபத்திற்கென்றும், நான் டக டக வரைக்காணவில்லை: அவர் என்வழியாய்க்கடந் டக தும், நான் அவரை அறியவில்லை.—அவர் கவர்ந் டக உ துகொண்டபோனால், தடுப்பவன் ஆர்; என்ன டக செய்கிறீரென்று, அவரைக்கேட்பவன்யாவன்.— டக தேவன் தமது கோபத்தை நீக்கார், அகங்காரிக டக ளாகிய சகாயக்காரரும் அவர் சமுக்கத்திலே தாழ் டக வார்கள்.—அப்படியிருக்க உத்தரங்கொடுக்கவும், டக அவருடன்பசுமையாக உருக்களைத்தெரிந்துகொள் டக னவும், நான் எம்மாத்திரம்.—நான் நீதிமானாயிருந் டக யெ தாலும், உத்தரங்கொடுக்கமாட்டேன், என் நியா டக யாதிபதியிடத்தில் விண்ணப்பஞ் செய்வேன்.— டக அவர்பெருங்காற்றினால் என்னை முறிக்கிரார், கா டக ரணமின்றி என்காயங்களை மிகுதியாக்குகிரார்.— டக நான்மூச்சுவிட இடந்தரார், கசப்பினால் என்னை டக யெ நிரப்புகிரார்:—ஆதலால், நான்விண்ணப்பஞ்செய் டக யும்பொழுது அவர் எனக்கு உத்தரந்தந்தாலும், டக அவர் என் வாக்குக்குச்செவிக்கொடுத்தாரென்று டக சுவாசிப்பதிரார்.—பலத்தைப்பார்த்தால், அவ டக ரேபலவான்: நியாயத்தைப்பார்த்தால், எனக்குக் டக காலங்குறிக்கிறவன்யாவன்.—நான் என்னை நீதி டக உய மாணக்கினால், என்வாய் என்மேல் குற்றஞ்சுமத் டக தும்: நான் சற்குணனென்றுசொன்னால், அது டக வே நான் மாறுபாடுள்ளவனென்பதற்குச்சாட்சி டக கொடுக்கும்.—நான் சற்குணனென்று என்னை டக உச யறியேன்: என் பிராணனை அவமதிப்பேன்.— டக ஒருகாரியமுண்டு, அதைச்சொல்லுகிறேன், அ உஉ டக வர்சன்மார்க்கரையுந்துன்மார்க்கரையும்சங்கரிக்கிரார்.—அவரைசமூதியில் சங்கரிக்கும்பொழுது, டக அவர் குற்றமற்றவர்களை பரீட்சிக்கப்படுவதைப் டக பார்த்து நகைப்பார்.—பூமி தன்மார்க்கரின்கை டக உச யில் ஒப்பிக்கப்பட்டது: அவர்அதின் நியாயாதி டக பதிகளுடையமுக்கத்தைமுடுகிரார்; அவர் இதைச்

(அ) ஆதி.சஎ.க. க.நாளா.உக.யெ. சங்.கக.டு. (க) உபா.ச.கஉ. (யஉ) சங்.ாஉக.க. எரே.யஎ.ச.(யக)சங்.ாயஉ. டக டி. நீதி.ய.உஅ. (யச) ஏசா.டு.க.டு.ச. (யஅ) சங்.கஎ.க.க. (யக) சங்.ாயக.எ. (உஉ) சங்.கடு.உச.—(க. அதி. க.) சங்.ாசக.உ. ரோ.க.உய. (ச) ஏசா.உ.யக.உக. ஆகா.உ.ச.உக. எபி.யஉ.உச. (அ) ஆதி.க.ச. சங்.ாச.உ.க. (க) ஆதி.க.யச. ஆமோ.டு.அ. (ய) சங்.எ.க.யெ. (யக) அதி.உக.அ.க. அதி.கடு.யச. (யஉ) ஏசா.சடு.க. ஏரே.யஅ.ச. ரோ.க.உய. (யக) அதி.உச.யஉ. ஏசா.கய.எ. (யச) அதி.உ.க. (உஉ) பிர.க.உ.க. எசேசு.உக.க. (உச) உ.சாமு. டக யெ.க.யி. ஏரே.யச.ச.

செய்கிறதில்லையென்றால், செய்கிறவர் ஆர், அவ உடு ரெங்கே.—என்னாங்கள் ஒடுகிற அஞ்சல்காரனிலும் துரிதமாயிருக்கின்றன: அவைகள் விரைந்துசெல்லுகின்றன, அவைகள் நன்மை காண்ப உக தில்லை.—துரிதமான கப்பல்கள் போலவும், இரைமேல் விரைந்துபாயும் கழுடுபோலவும் உடைய டக்கின்றன.—நான் என்புலம்புதலைமறந்து, என் முகத்தின் விசனத்தைமாற்றி, ஆறுதல் அடை உடி வேனென்றுசொன்னால்:—என் துக்கங்கள் எல்லாவற்றிற்கும் பயப்படுகிறேன், என்னைச்சுத்த உக லாக எண்ணமாட்டேரென்று அறிவேன்.—நான் பாவியானால், நான்விருதாவாகப் பிரயாசப்பட கூய வேண்டியதென்ன.—நான் உறைந்த நீரிலேமுழு முகி, என்னைகளை மிகவும் சுத்திசெய்தாலும்,—கூக நீர் என்னைச்சேற்றில் அமிழ்த்தவீர், என் சொர்க்கு உதவல்திரங்களும் என்னை அருவருக்கும்.—நான் அவருக்கு உத்தரங்கொடுக்கவும், நாங்களிருவரும் ஒருமிக்க நியாயஸ்தலத்திலே சேரவும், அ கூக வர் என்னைப்போல் ஒருமனுஷனல்ல.—எங்கள் இருவர்மேலும் கை வைக்கத்தக்க, ஒருமத்தியஸ்கூச தன் எங்களுக்குக்கில்லை.—அவர் தமது தண்டத்தை யென்னைவிட்டகற்றுவாராக, அவரால் வரும்பயங்கரம் என்னைப் பயப்படுத்தாதிருப்பதாக:—கூடு அப்பொழுது நான் பயப்படாமல் பேசவேன்; எனக்கோ அப்படியில்லை.

யி. அதிகாரம்.

க. யோபு தே வனை அப்பார்த்துப் பிரார்த்தித்துப் புலம்பல்: யிஅ. மரணத்துக்குமுன்சற்று ஆறுதலை வேண்டல்.

நான் உயிரோடிருக்குதலை என் ஆத்தமம் அருவருக்கின்றது; ஆதலால் நான் என் துக்கத்தை வெளிப்படுத்துவேன்; என் மனக்கசப்பினாலே உ வசனிப்பேன்.—நான் தேவனை நோக்கி, என்னைக்குற்றவாளியென்று தீர்க்கவேண்டாம்; நீர் என்னுடன் வழக்காண்காரணமின்னதென்று எனக்குத் தெரியுமீ.—உமத்திரவறுப்படுத்துகிறதும், உமதுகையின் சிருஷ்டியைவெறுப்படுத்துகிறதும், மார்க்கரின் ஆலோசனைக்குப் பிரசன்னமாகிறதும் உமக்குத்தகுதியா.—உமக்குமாயிசுக்கண்களுண்டா; மனுஷன் பார்க்கிறவிதமாய்ப் பார்க்கிறீரா.—நீர் என் அக்கிரமத்தையாராய்ந்து, என்பாவத்தைவிசாரிக்கிறதற்கு,—உம்முடைய நாங்கள்மனுஷருடையநாங்களுக்கு ஒப்பானவைகளா; உம்முடையவருஷங்கன் மனுஷருடையநாங்களைப்போலஇருக்கின்றவைகளா.—நான் துன்மார்க்கினில்லென்று உமக்குத்தெரியும்; உமதுகையினின்றுவிடுவிக்கவல்லவர் ஒருவருமில்லை.—உம்முடையகைகள்என்னையுண்டாக்கி, என்னைமுழுவதும்உருவாக்கின; ஆகிலும்நீர்என்னை அழிக்கிறீர்.—களிமண்போல் நீர்என்னை உருவாக்கினீ

ரென்பதை நினைந்தருளும்; புழுதியினிடத்தில் என்னைமறுபடியும்சேர்ப்பீரா.—நீர்என்னைப்பால் யி போல்ஊற்றினீர்எல்லவா, தயிர்க்கட்டிபோல்என்னை உறையப்பண்ணினீர்எல்லவா.—நீர்எனக்குத் யிசு தேவையுமாயிசுத்தையும் தரித்து, எலும்புகளினாலும் நரம்புகளினாலும் என்னை ஸ்திரப்படுத்தினீர்.—நீர்சீவீப்பையும் தமையையும் எனக்கு அ யி உணுகிரகித்தீர், உமதுபரிபாலனம் என் ஆவியை இரட்சித்தது.—ஆனாலும்நீர் இவைகளை உமதுஉள் யிசு ளத்திலம்மைத்தீர்: இதுஉம்மிடத்தில் உண்டென்றுநான் அறிகிறேன்.—நான் பாவஞ்செய்தால், நீர் யிசு என்னைவிசாரித்து, என் அக்கிரமத்தைஎன்மேல் சுமத்தாமல்விடீர்.—நான் துன்மார்க்களுனால், ஐ யிடு யோ, ஆபத்துவரும்; நான் நீதிமாயிருந்தாலும், எந்தலையை உயர்த்தமாட்டேன். நான் அவமானத்தினால் நிரப்பப்பட்டேன், நீர் என் துக்கத்தைப்பார்த்தருளும்.—உக்கிரசிங்கத்தைப்போல யிசு என்னைத்தொடருகிறீர்: என்மேல்உமது அதிசயமான கிரியைகளைக் காண்பிக்கிறீர்.—நீர் எனக்கு விரோதமாய் உம்முடைய வாதைகளைப்பொருகப்பண்ணுகிறீர், என்மேல் உமது குரோதத்தை மூளச்செய்கிறீர்; தீமையும்பேராட்டமும் என்னை விரோதிக்கின்றன.—நீர் கருப்பத்தினின்று யிசு என்னைப் புறப்படுத்தினதென்ன; ஆ, ஒருகண்ணும் என்னைக்காணாதீரா, நான் அப்பொழுதே உயிரைவிட்டேடுகினால் பலமாகும்.—நான் ஒரு யிசு காலமும் இல்லாதவன்போலிருப்பேன்; கருப்பத்தினின்று பிரேதவறைக்குக்கொண்டுபோகப்படுவேன்.—என் நாங்கள் அற்பமல்லவா; என் உயினைவிடும்,—காரிருளும் மரணநிழலுமுள்ள தே உக சத்துக்கு நான் மீண்டவராதபடிபோகுமுன் சற்றினைப்பாறும்படிக்கு என்னை விட்டுவிடும்.—அத்தேசம் இருன்போலும் அந்தகாரமும், மரணநிழலும், ஒழுங்கின்மையுமுள்ளது, அதின் ஒளியும் இருளென்று சொல்வேனாராம்.

யி. க. அதிகாரம்.

க. சோபார் யோபைக்கண்டித்தல்: இ. தேவனுடைய இலட்சணத்தை விளக்கல்: யி. யோபு சீர்ப்படுவதற்கு அவனுக்குணர்ந்தல். பின்பு நாமாத்தியனாகிய சோபார் உத்தரமாக,—இத்தனைதிரளானவாக்குகளுக்கு உத்தரஞ்சொல்லப்படவேண்டாமா; வாழ்ச்சாலகன் சுத்தமுள்ளவனென்று எண்ணப்படுவானா.—உமது வீம்பு வாக்குகள் மனுஷரைப்பேசாமலிருக்கச் செய்யுமா; நீர் நிந்திக்கும்பொழுது ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தமாட்டாரா.—என்னுடையபோதனைசுத்தமென்றும், உமதுபார்வைக்கு நான் சுத்தமுள்ளவனென்றும் சொன்னீர்.—ஆ, தேவன்பேடு சி, உமக்கு விரோதமாய்வசனித்து,—புத்திக்கெட்டாடாதருணத்தின் மறைபொருள்களைத் தெரிவித்

(உடு) அதி. எ.சு. எ. (உசு) அபகூ. க. அ. (உஎ) அதி. எ. யி. கூ. (உஅ) சங். நாயகூ. அ. உ. (கூ) எரே. உ. உ. (கூ) பிர. ச. யி. ஏசா. ச. இ. க. (கூ) வ. ச. யி. க. க. சா. மு. உ. உ. இ. (கூ) அதி. கூ. எ. சங். கூ. யி. —(யி. அதி. க.) க. இரா. யி. க. ச. யோ. னு. ச. கூ. அ. அதி. எ. யி. க. (கூ) சங். நாயகூ. அ. ஏசா. ச. ச. அ. (ச) க. சா. மு. யி. ச. எ. (எ) சங். நாயகூ. க. உ. (அ) சங். நாயகூ. எ. கூ. (கூ) ஆதி. உ. எ. ஏசா. ச. ச. அ. (யி) சங். நாயகூ. யி. ச. யி. யி. ச. (யி) சங். நாயகூ. க. (யி) ஏசா. கூ. யி. ச. உ. இ. யி. அ. (யி) ஏசா. கூ. யி. கூ. புல. கூ. யி. (உயி) சங். கூ. இ. யி. கூ. (உசு) சங். அ. அ. யி. உ. சங். உ. கூ. ச. —(யி. க. அதி. ச.) எஸ். ரூ. கூ. யி. கூ.

தால் நலமாகும்; அவைகள் அறிந்தவைகளிலும் இரட்டிப்பாயிருக்கும். ஆகையால் தேவன் உமது பாவத்தை இலகுவாய்த் தண்டிக்கிறார், இதைச் சிந்தித்துக்கொள்ளும்.—நீர் தேவனை ஆராய்ந்து அறியக்கூடொமர்; சருவவல்லவருடைய முழுத்தத்து வந்தையும் அறியக்கூடொமர்.—அதுவானம்போல உயரம்; நீர் என்னசெய்வீர். பாதாளத்திலும் ஆழம், நீர் என்னத்தை அறிவீர்.—அது பூமியிலும் நீளம், சமுத்திரத்திலும் விசாலமானது.—அவர் அறுத்து அடைத்துச் சேர்த்துக்கொண்டால், ஆர் அவரைத் தடைப்படுத்தக்கூடும்.—அவர் வீண்மனுஷரை அறிவார்: அவர் பாவத்தையும் பார்க்கிறார்; அவர் உதை விசாரிக்காரர்.—மனுஷன் கழுதைக்குட்டியைப்போலப் பிறந்திருந்தும், புத்திகெட்ட அம்மனுஷன், தான் புத்திமாராய் எண்ணப்பட விரும்புகிறான்.—நீர் உமது மனதை ஆயத்தப்படுத்தி, அவருக்குநேரே உமது கையைவிரித்து, உமது கையிலிருக்கிற பாவத்தை விட்டுவிடிகி, உமது வாசல்தானத்திலே பாவந்தங்கவிடாமல் இருப்பீராகில், —களங்கமில்லாமல் உமது முகத்தை ஏறெடுத்து, பயப்படாமல் திடங்கொண்டிருப்பீர்.—உமது துக்கத்தைமறப்பீர், ஒடிவிட்ட லீரைப்போல அதை நினைப்பீர்:—உமது ஆயுள் காலம் மத்தியானத்திலும் துலக்கமாயிருக்கும்; நீர் பிரகாசித்து, விடியற்காலத்தைப்போலிருப்பீர்.—நம்பிக்கையுண்டாயிருக்கிறதினால், நிருவிக்கினமாயிருப்பீர்; தோண்டியவிடத்தில் நீர் வாழ்வடைந்து படுத்துக்கொள்வீர்.—நீர் படுக்கும்பொழுது ஒருவரும் உம்மைப்பயப்படுத்தமாட்டார்; அநேகர் உமது முகத்தைத்தேவொர்கள்.—உமது துணர்க்கருடைய கண்கள் பூத்துப்போம், அவர்களுக்குப் புகலிடமில்லாதொழியும், அவர்கள் நம்பிக்கை உயர்விடுவதற்கொப்பாயிருக்குமென்றான்.

52. அதிகாரம்.

க. யோபு தன் சினேகிதருக்கு நியாயங்காட்டல்: எ. தேவனுடைய சருவ கர்த்தத்துவத்தை உணர்த்தல்.

உ அத்தற்கு உத்தரமாக யோபு, —நீங்களே சனம், க உங்களோடே ஞானமும் இறந்துபோகும்.—உங்களைப்போலவே எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் சிறியவனல்ல: இப்படிப்பட்டவைகளை அறியாதவனார்.—ஆயலவனால் நிர்த்திக்கப்பட்டவனும், தேவனைப் பிரார்த்தித்து உத்தரம் பெற்றவனுமாயிருக்கிறேன்: நீதியுஞ்செவ்வையுமுள்ளவன் பரிசாசம் பண்ணப்படுகிறான்.—ஆபத்தில் அகப்பட்டவன் சுகித்திருக்கிறவனுடைய நினைவில் அணைந்துபோகிற விளக்குப்போல

ருப்பான்.—திருடருடைய கூடாரங்கள் செனக்கியமாகும், தேவனைக் கோப்பபடுத்துகிறவர்கள் ஆபத்தில்லாமலிருக்கிறார்கள், அவர்கள் கையில் தேவன் மிகுதியாய் அருளுகிறார்.—இனி யிருக்கீவன்களைக்கேட்டுப்பார், அவைகள் உனக்குப்போதிக்கும்; ஆகாயத்துப்பறவைகளைக்கேள், அவைகள் உனக்குத்தெரிவிக்கும்:—பூமியுடனேபேசு, அது உனக்கு உபதேசக்கும்: சமுத்திரத்தினம்ச் சங்கள் உனக்கு அறிவிக்கும்.—இவைகளெல்லாவற்றினாலும் யெகோவாவின் கரமே இதைச் செய்ததென்பது தெரியாதவனார்.—சகலபிரானிகளின் உயிரும், சகலமனுஷரின் ஆவியும், அவர்கையிலிருக்கின்றன.—காது வாக்குகளைப்பாரீட்சிக்கின்றதல்லவா; அண்ணம்போசனைத்தைச் சுவைக்கின்றதல்லவா.—ஞானம் முதியோனிடத்திலிருக்கின்றது; புத்தி தீர்க்காயுளிலிருக்கின்றது.—அவரிடத்தில் ஞானமும் பெலமுமுண்டு, அவரிடத்தில் ஆலோசனையும் புத்தியுமுண்டு.—கேள், அவர் இடித்தால், திரும்பக்கட்ட முடியாது: அவர் ஒருமனுஷனை அடைத்தால், விடுவீக்கமுடியாது.—கேள், அவர் நீர்களை அடக்கினால், அவைகள் வற்றிப்போம்: அவர் அவைகளைவிடுவீத்தால், அவை பூமியைக் கீழ்மேலாக்கும்.—பெலமும் ஞானமும் அவருடையவை யுகள்: வஞ்சிக்கப்பட்டவனும் வஞ்சிக்கிறவனும் அவருக்காதீனம்.—அவர் மந்திரிமாரைக் கொள்ளையிடப்பட்டவர்களாகக் கொண்டுபோகிறார், நீ திபுகளை மதியீனராக்குகிறார்.—அவர் இராசாசங்களின் பந்தங்களை அவிழ்க்கிறார், அரைக்கச்சுகளினால் அவர்கள் இடைகளைக்கொடுக்கிறார்.—பிரபுகளைக் கொள்ளையிடப்பட்டவர்களாகக் கொண்டுபோகிறார், பலவான்களைக் கவிழ்த்துவிடுகிறார்.—அவர் நம்பிக்கையுள்ளவர்களின் வாக்கை விலக்குகிறார், முதியோரின் புத்தியை நீக்குகிறார்.—அவர் பிரபுகளின் மேல் இகழ்ச்சியை உற்றுக்கிறார், உசபெலவான்களுடைய பெலத்தைக் குறைக்கிறார்.—அந்தகாரத்தினின்று மறைபொருளை வெளிப்படுத்துகிறார், மரணநிழலினின்று ஒளியைத் தோற்றுவிக்கிறார்.—அவர் சாதியாரைப் பெருகப் பண்ணி, அவர்களை அழிக்கிறார்: அவர் சாதிகளைப்பெருகவும் குறையவும் பண்ணுகிறார்.—அவர் உசபூமண்டலத்திலுள்ளதலைவர்களுடைய மனதைக் கவர்ந்துகொள்ளுகிறார், அவர்களை வழியில்லாதவனத்தில்திரியப்பண்ணுகிறார்.—அவர்கள் இரு உளளில் ஒளியில்லாமல்தடவித்திரிகிறார்கள், வெறியனைப்போல அவர்களைத்தள்ளாடப்பண்ணுகிறார்.

53. அதிகாரம்.

க. யோபு தன் சினேகிதரைக் கடிந்துகொள்ளல்:

(எ) பிர.க.யக். ரோ.யக்.கூ. (ய) அதி.க.52. வெளி.கூ.எ. (யக்) சங்.கூ.உ.உ. பிர.க.யஅ. (யக்) சா.மு.எ.கூ. சங். அஅ.கூ. (யச) சங்.கூ.கூ. (யக்) க.யோவா.கூ.உ.க. (யசு) ஏசா.கூ.யசு. (யஎ) சங்.கூ.எ. ஏசா.கூ.யஅ.ய. (யஅ) லேவி.உச.கூ.கூ. நீதி.கூ.உச. சங்.சகூ.ய.உ. (உய) லேவி.உச.யசு. உபா.உஅ.சகூ. நீதி.யக்.எ.—(யஉ. அதி. ச.) சங்.கூ.யக். (கூ) நீதி.யச.உ. (சு) அதி.உ.க.எ. சங்.கூ.எ.க.கூ. மல்.கூ.யக். (ய) எண்.யக்.உ.உ. தானி.கூ.உ.கூ. அப். யஎ.உஅ. (யச) ஏசா.உ.உ.உ. வெளி.கூ.எ. (யக்) க.இரா.அ.கூ.கூ. ஆதி.எ.யக். (யஎ) உ.சா.மு.யக்.கூ. ஏசா.உ.கூ. யசு. க.கொரி.கூ.யக். (உய) ஏசா.கூ.கூ. (உக்) சங்.எ.எ.ய. தானி.உ.உ.க. (உஉ) தானி.உ.உ.உ. மத்.ய.உ.க. க.கொரி.ச.கூ. (உகூ) சங்.எ.எ.ய. ஏசா.கூ.கூ. (உச) சங்.எ.எ.ய. (உக்) உபா.உஅ.உஅ.—(யக். அதி.)

யச. அவன் தான் தேவனை நம்புகிறதென்று சொல்லல்: உய. அவன் தன்பாவங்களையும் தேவனுடைய அபிப்பிராயத்தையும் உணர்வேண்டல்.

கேளுங்கள், இவையெல்லாம் நான் என் கண்ணிறக்கண்டிடுங்காதினாக்கேட்டும் அறிந்திருக்கிறேன்.—உங்களுக்குத் தெரிந்தது எனக்குத்தெரியும்: உங்களிலும் நான்குறைந்தவனல்ல.—சருவவல்லவருடன் நான் பேசவும், தேவனோடே வாக்குவாதம் பண்ணவும் விரும்புகிறேன்.—நீங்கள் எல்லாரும் பொய் கற்பிக்கிறவர்கள், நீங்கள் எல்லாரும் காரியமில்லாத வைத்தியர்.—நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும், அதுவே உங்களுக்கு நூலாம்.—இப்பொழுது என் நியாயத்தைக்கேளுங்கள், என் உதிகெனின் வழக்குகளுக்குச் செவிகொடுங்கள்.—நீங்கள் தேவன் பட்சத்திலும் நியாயக்கேடுபேசுவீர்களா; அவர்பட்சத்தில் வஞ்சகமாய் வசனிப்பீர்களா.—நீங்கள் அவர் முகத்தைப்பார்ப்பீர்களா; தேவன் நியத்தம் வழக்காடுவீர்களா.—அவர் உங்களைப் பரிட்சிப்பது உங்களுக்கு நலமா; மனுஷன் மனுஷனைப்பரிசாசம் பண்ணுகிறதபோல் அவரையும் பரிசாசம் பண்ணுகிறீர்களா.—நீங்கள் இரகசியமாக முகத்தைப்பார்த்தால், நிச்சயமாய் அவர் உங்களைக் கடிந்து கொள்வார்.—அவர் மகத்துவம் உங்களைக்கலங்கப்பண்ணமாட்டாதா; அவரால் வரும் பயங்கரம் உங்களைப்பிடிக்கமாட்டாதா.—உங்கள் ஞாபகக்குறி சாம்பலுக்குச்சரி, உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச்சரி.—நீங்கள் மெளனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்குவருகியச நலவரட்டும்.—நான் என் மாயிசத்தைப் பல்லிதைப்பிடுகி, என்பிராணனை என் கையில் வைப்படுகிறதேது—அவர் என்னைக்கொலைசெய்தாலும், நான் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்: அவர் சமூகத்தில் என்நெறிகளைச் சாதிப்பேன்.—யச அவரே என் இரட்சிப்பு: கபடனொருவனும் அயவ வர் சந்நிதியிற் சேராண்.—என்வாக்கில் சிந்தைவைத்து என்வசனிப்பை நீங்கள் செவியாய்த் துகையேருங்கள்.—இனிப்பாருங்கள், என் நியாயகாரியத்தை நான்கிரமப்படுத்தினேன்; நான் நீதிமாணக்கேடுபெய்வென்றது எனக்குத்தெரியும்.—என்னைவேழக்காடுபவனார்; இப்பொழுது நான் உய மெளனமாயிருந்தால், உயிரைவிடுவேன்.—உமதுகையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்: உம்மால்வரும் பயங்கரம் என்னைப்பயப்படுத்தவிடா உக திரும்.—இவ்விரண்டுகாரியங்களையும் எனக்குவிரோதமாய்ச்செய்யாதிரும்: அப்பொழுது நான் உம உமக்கு ஒளிக்கமாட்டேன்.—நீர்கூப்பிடும், நான் உத்தரஞ்சொல்வேன்: அல்லது நான் வசனிப்பேன், நீர் எனக்கு உத்தரஞ்சொல்லும்.—என் உக அகிக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை; நான் என் குற்றமும் பாவமும் இன்னதென்று அறியும்படி எனக்குணர்த்தும்.—நீர் உமது முகத்தை மசுறைத்து என்னைச்சத்தாருவென்று எண்ணுவதேது.—பறக்கடிக்கப்பட்ட இலையை நொறுக்கிக் உடுகாய்ந்த துரும்பைத்தொடருவீரா.—எனக்கு வி உக ரோதமாய் நீர் கசப்பானதீர்ப்புகளை எழுதுகிறீர், என்வாலிபவயதின் பாவப்பலனை அனுபவிக்கச் செய்கிறீர்.—என்கால்களைத்தொழுவி லடித்துவிடு உக கிறீர், நான் செல்லும் எல்லா நெறிகளையும் உற்றுப் பார்த்தீர்; என்காலடியில் அடையாளவருறிக்கிறீர்.—இப்படிப்பட்டவன் அழுதிப்போலவன் உய போலவும், பொட்டரித்த வஸ்திரம்போலவுக்கேடடைவான்.

யச. அதிகாரம்.
க. மனிதருக்கு ஆயுள் அற்பமெனக்காட்டல்: எ. நியாயத்தீர்ப்பு வரைக்கும் உயிர்த்தொழாரென்று சொல்லல்: யச. துக்கமும் மரணமும் பாவத்தால் உற்பத்தியாகுமெனல்.

யச. அதிகாரம்.
க. மனிதருக்கு ஆயுள் அற்பமெனக்காட்டல்: எ. நியாயத்தீர்ப்பு வரைக்கும் உயிர்த்தொழாரென்று சொல்லல்: யச. துக்கமும் மரணமும் பாவத்தால் உற்பத்தியாகுமெனல்.
யசுதிரியினிடத்திற் பிறந்த மனுஷன் அற்பாயுளும், நிறைந்த சஞ்சலமுமுள்ளவனாயிருக்கிறான்.—அவன் பூவையப்போலத்தோன்றிக் கொடியப்படுகிறான்: நிலைத்து நிலாமல் நியுலைய்போல அகன்று போகிறான்.—இப்படிப்பட்டவன் மேல் நீர் கண் வைக்கிறீரோ, என்னை உம்முடன் நியாய ஸ்தலத்திற்குக்கொண்டுபோவீரோ.—அசுத்தமானதின்னன்று சுத்தமானதைத்தோற்றுவிக்க வல்லவர் யாவர்; ஒருவராலுமுடியாது.—அவன் ஆயுளின் எல்லைகுறிக்கப்பட்டது, அவன் மாதங்களின் தொகை உமத்திலிருக்கின்றது, அவன் கடந்துபோகாதபடி அவனுக்கு எல்லையை ஏற்படுத்தினீர்.—ஆதலால் அவன் ஒருகூலிக்காரனைப்போலத் தன் நாளைப்போக்கிச்சந்தோஷத்தோடே இளைப்பாறும்வரைக்கும் அவனைவிட்டுவிடக்கிப்போம்.—ஒரு விருட்சந் தறிக்கப்பட்ட எடால் அதுநிரும்பவுந்தழைக்குமென்றும், அதின் துளிர் அகன்றுபோகாதென்றும் நம்பிக்கையுண்டி.—அதின் வேர் நிலத்தில் பழையதாகி, பூயியில் அதின் அடியுக்கிப்போனாலும்,—அது நீரினீரத்தினால் துளிர்ந்து, கட்டமரம் போலக்கினை கொண்டெழும்பும்.—மனுஷனிலே மரித்து அழுகிப்போகிறான்: மனுஷன் உயிரைவிட்டபின் அவன் எங்கே.—நீர்கள் ஏரியினின்றவடிந்து யச போவதுபோலவும், ஆறுவற்றிச்சுவறிப்போவது போலவும்,—மனுஷனும் வானங்கள் ஒழிந்துபோ உக குமவரைக்கும் சயனிப்பான், எழுந்திருக்கமாட்டான்: மகா நித்திரைவிட்டுத்தெளிந்து எழுந்திரான்.—ஆ, நீர் என்னைப் பிரேதவறையில் ஒளித் யச

(உ.) அதி.யெ.க. (க) அதி.உக.க. (ச) அதி.ச.உக. (டு) நீதி.யெ.உய. (எ) அதி.யெ.டு. (யச) அதி.யெ.ச. க.சாமு. உய.உக. (யடு) சங்.உக.ச. அதி.உஎ.டு. (யக) அதி.கக.க. ஏசா.டுய.அ. (உய) அதி.கக.ச. (உக) சங்.கக.ய. (உச) உபா.கஉ.உய. சங்.யக.க. ஏசா.அ.யெ. உபா.கஉ.சஉ. ருத்.க.உக. புல.உ.டு. (உடு) ஏசா.சஉ.க. (உச) அதி.உய.யக. சங்.உடு.எ. (உஎ) அதி.கக.யக.—(யச. அதி. க.) பிர.உ.உக. (உ) அதி.அ.அ. சங்.கய.டு. சங்.கக.யடு. ஏசா.சய.க. யாக்.க.ய.யக. க.பேதுரு.க.உச. (க) சங்.ாசச.க. சங்.ாசக.உ. (ச) ஆதி.டு.க. சங்.டு.க. ரோ.டு.யெ. (ச) அதி.யெ. உய. சங்.கக.யக. (யஉ) சங்.ாஉ.உக. ஏசா.டுக.க. அப்.க.உக. ரோ.அ.உய.உ.பேதுரு.க.எய.யக. வெளி.உய.யக.

து உமது கோபம் நீங்கும்வரைக்கும் என்னை மறைத்து வைத்திருந்து, எனக்கு ஒருகுறித்தகாலத்தையெதிர்ப்படுத்தி, என்மேல்சிறந்தவைத்தால்நலம்.—
 10 மனுஷன் மரித்தால்திரும்பவும்சீவிப்பானு; எனக்குமறதல்வரும்வரைக்கும் என் போராட்டத்திடு தின்நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.—நீர் என்னைக்கூப்பிவிடீர், நான் உமக்கு உத்தரங்கொடுப்பேன்: உமதுகைக்கிரியையின்மேல் விருப்பம் மாயிருப்பீர்.—நீர் இப்பொழுதுஎன் அடிச்சுவடுகளைத்தொகையிடுகிறீர்: என்பாவத்தின்மேல்நோக்கம் வைக்கிறீர்ல்லவா.—நீர் என் அதிகக்கிரமத்தைக்கட்டாகக்கட்டி முத்திரிக்கிறீர், என்பாவத்தைக்கட்டி கட்டாகக்கட்டிடுகிறீர்.—மேலையானதும்விழுந்துகரையும்; கண்மலைதன்னுடைய ஸ்தானத்தைவிடிக் கொடுப்பீர்ந்துபோம்.—சலம்கற்களைக்குடையும்: நீர் பிரவாகிப்பிக்கும் வெள்ளத்தினால்பூமியின்மண்கரைந்துபோகின்றது; நீர் மனுஷனுடைய நம்பிக்கையை அழித்துவிடுகிறீர்.—நீர் எப்பொழுதும் அவனை எதிர்த்து மேற்கொள்வதினால் அவன்போகிறான்: அவனுடைய முகத்தோற்றத்தை மாறப்பண்ணி, அவனை அனுப்பிவிடுகிறீர்.—
 11 அவன்புத்திரர் மேன்மை பெற்றாலும், அவனையாவன்; அவர்கள் சிறுமைப்பட்டாலும், அவன் உட உணரான்.—அவன் மாமிசம் அவன்மேல் வேதனைப்படும், அவன் ஆத்தமம் அவனுக்குள்ளே துக்கிக்குமென்றான்.

யெ. அதிகாரம்.

க. எலீபாஸ் யோபுக்கு உத்தரஞ்சொல்லி அவன் மேற் குற்றம்பாரித்தல்: யெ. துக்கம்பாவத்தின் பலனென்று சரித்திரப் பிரமாணத்தால் தெரிபல்தல்.

அதற்கு உத்தரமாக தேமானியனாகிய எலீபாஸ்.—
 12 ஞானவான்காற்றைப்போன்ற வாக்குகளைவசனித்து, தன்வயிற்றைக் கொண்டற் காற்றினால் நிரப்பி,—
 13 பொருளற்ற சொல்லினாலும், பலன்ற வாக்கியங்களினாலும் விவாதம்பண்ணுவது தகுதியா.—
 14 பயபத்தியைத் தள்ளுகிறீர், தேவனுடைய சமூகத்தில் பிரார்த்திப்பதைவிடுகிறீர்.—
 15 உம்முடையவாயே உமது அதிகக்கிரமத்தை விளக்குகின்றது, நீர் தந்திரமுள்ளவர்களுடைய வாக்குகளைத் தெரிந்துகொள்ளுகிறீர்.—
 16 நானல்ல, உமதுவாயே உம்மேல் குற்றஞ்சுமத்துகின்றது: உம்முடைய உதகென உமக்குவிரோதமாய்ச்சாட்சியிடுகின்றன.—
 17 நீர் தாமதம் தமனுஷன்; நீர் பருவதங்களுக்கு முன் உருவாக்கப்பட்டீர்.—
 18 நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக்கேட்டீர்: ஞானத்தை உமக்குள்ளேநானே அடக்கிக்கொள்வீர்.—
 19 எங்களுக்குத் தெரியாதகாரியம் ஏதாகிலும் உமக்குத்தெரியுமா; எங்களுக்கு விளங்காதது ஏதாகிலும் உமக்கு வி

ளங்குமா.—
 20 உமது பிதாவைப் பார்க்கிலும் வயிடு துமுதிர்ந்தவர்களாகிய நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களிடத்திலிருக்கிறார்கள்.—
 21 தேவன் யக அருளிய தேற்றவுகளையும் மிருதுவான வாக்குகளையும் அற்பமென்றெண்ணுகிறீர்:—
 22 உமது மென்மம் உம்மைக் கவர்ந்துகொண்டு போகிறதேது; உமதுகண் இமைக்கிறதென்ன.—
 23 தேவனுக்கு விரோதமாய் உமது ஆவியை எழுப்பி, உமதுவாயினின்றும் வாக்குகளைப்பிறப்படுத்துகிறீர்.—
 24 சுதம் யச தனையிருக்கிறதற்கு மனுஷன் எம்மாத்திரம்; ஸ்திரியினிடத்திற்குநந்தவன் நீதிமானாகிறதற்கு எம்மாத்திரம்.—
 25 கேளும், அவர் தமது பரிசுத்தவான் யெ. களிடத்தில் நம்பிக்கைவைப்பதில்லை; வானங்களும் அவர்கண்ணுக்குச் சுத்தமுள்ளவைகளல்ல.—
 26 சலத்தைப்போலப் பாவத்தைக்குடிக்கிற மனுஷன் எவ்வளவு அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்.—
 27 நான் உமக்குத்தெரிவிப்பேன், செவிகொடும்.—
 28 ஞானிகள் தங்கள் பிதாக்களசொல்லக்கேட்டுமறைக்காமல் தெரிவித்தபடி, நான்கண்டதை உமக்குச்சொல்லவேன்.—
 29 அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது, அவர்களுக்குள் பரதேசி ஒருவனும் உலாவினதில்லை.—
 30 தன் உயிர் மார்க்கத்தன் ஆயுள்பரியந்தமதன்னாலேகிடுவோம் அனுபவிக்கிறான், உபத்திரவப்படுத்துகிறவனுக்கு அவன் வருஷத்தொகைமறைந்திருக்கின்றது.—
 31 பயங்கரமான சத்தம் அவன்காழில் தொனிக்கின்றது: அவன்வாய்வடைந்திருக்கையிலும் நாசன் அவனுக்குநேரிடுவான்.—
 32 தான் இருளினின்றும் திரும்புவானென்று அவனுக்கு நம்பிக்கையில்லை, கட்டமே அவனை எதிர்பார்க்கின்றது.—
 33 ஆகாரமெல் உகையென்றுகிறுகிறான்; அந்தகாரநான் அவனைக் குச்சமிபித்ததென்பது அவனுக்குத் தெரியும்.—
 34 அவன் தேவனுக்குவிரோதமாய்க்கைநீட்டி, சரு உசுவல்லவருக்கு விரோதமாய்தன்னைப் பெலப்படுத்தினான்.—
 35 ஆதலால் துக்கமுல் கிடுவோம் உடு அவனைப்பயப்படுத்தும்; அவைகள் யுத்தசன்னத்தமான இராசாவைப்போல அவனை மேற்கொள்ளும்.—
 36 அவன் தன் முகத்தைக் கொழுப்பினால் மூடி, அவன் தன்னிடைமைக் கொழுக்கப்பண்ணுகிறான்.—
 37 அவன், அவருக்குவிரோதமாக அவருடைய கழுத்தின்மேலும் அவருடைய கேடகத்தின் பெருங்குமிழின் மேலும் பாங்கிறான்.—
 38 அஷவன் பாமுதான நகரங்களில், வசிப்பாரில்லாமல் மேடாவதற்கேற்ற வீடுகளில் வாசம்பண்ணுகிறான்.—
 39 அவன் செல்வகான், அவனுடைய பொருள் நிலைத்திராத, பூமியில் அவன் சம்பூரணம் நீடித்திருக்கமாட்டாது.—
 40 அவன் அந்தகாரத்தினின் ஈயுநீங்கமாட்டான். அக்கினிச்சுவாலையவன் இளங்கிளைகளைவறட்டும், அவருடையவாயின் சுவாசத்தினால் அகன்றுபோவான்.—
 41 வஞ்சிக்கப்பட்ட கக

(யச) அதி.யெ.யெ. (யச) அதி.யெ.யெ. சங்.யெ.யெ. க.யெ.யெ. நீதி.யெ.யெ. எரே.யெ.யெ. (யெ) உபா.யெ.யெ. ஒசி.யெ.யெ. (உக) பிர.யெ.யெ. ஏசா.யெ.யெ. (யெ) அதி.யெ.யெ. சங்.யெ.யெ. நீதி.யெ.யெ. (அ) ரோ.யெ.யெ. க.யெ.யெ. உ.யெ.யெ. (யச) க.இரா.யெ.யெ. உ.நாளா.யெ.யெ. அதி.யெ.யெ. பிர.யெ.யெ. க.யோவா.யெ.யெ. (யச) சங்.யெ.யெ. நீதி.யெ.யெ. (உய) சங்.யெ.யெ. (உக) க.தெச.யெ.யெ. (உக) சங்.யெ.யெ. (உஎ) சங்.யெ.யெ. (கய) அதி.யெ.யெ. (கக) ஏசா.யெ.யெ.

வண்மாயத்திலேநம்பிக்கைவைக்கலாகாது: மாய
 கூடே மெ அவனுக்குப்பலனாய் முடியும்.—அவனுடைய
 பிராயத்துக்குமுன் அதுபலிக்கும், அவன்கிளை
 கூக யின் பசுமையில்லாது.—திராட்சக்கொடிபோலத்
 தன் பக்குவமற்ற கனிகளை உதிர்ப்பான், சீதவி
 ருட்சத்தைப்போலத் தன் புட்பங்களை உதிர்ப்
 கூச பான்.—அவர்கள் அரியாயத்தைக்கருப்பந்தரிக்கி
 ரூர்கள், அவர்கள்வயிறு வஞ்சகத்தை ஆயத்தப்ப
 டுத்துகின்றது, பாவத்தைப் பிரசவிக்கிறார்கள்.—
 கூடு கபடிகளின் சபை வெறுமையாகும், அக்கினி,
 பரிதானம் வாங்கினவர்களுடைய வீட்டைப்
 பட்சிக்குமென்றான்.

யோ. அதிகாரம்.

க. யோபு தன்பந்துசனங்களைக் கண்டித்தல்: எ.
 அவன் தனதுக்கத்தை வருணித்தல்: ஓஎ. தே
 வன் சாட்சியாகத்தான் கபடியல்லவெனல்.
 உ. அத்தற்கு உத்தரமாகயோபு.—நான் இப்படிப்பட்ட
 அநேககாரியங்களைக் கேட்டிருக்கிறேன்: நீங்
 கூ கள் எல்லாரும் அலட்டுகிறதேற்றரவுகாரர்.—காற்
 றைப்போன்ற வாக்குகளுக்கு முடிவுவராது; நீ
 ச உத்தரங்கொடுக்கத் துணிகிறதென்ன.—நானும்
 உங்களைப்போல வசனிக்கக்கூடும்: என் ஆத்து
 மத்தின் நிலைமையில் உங்கள் ஆத்துமயிருக்குமா
 கில், உங்களுக்கு விரோதமாய் நான் வாக்குக
 ளைக்குவிக்கவும், உங்களுக்கெதிரே என் தலை
 டு யைத்துலுக்கவுங்கூடும்.—என் வாயினால் நான்
 உங்களைப் பெலப்படுத்துவேன், என் உதடுக
 ளின் அசைவு உங்களுக்கு ஆறுதல்செய்யும்.—
 கூ நான் வசனித்தாலும் என்னுக்கம் ஆறுவதில்லை:
 நான் மெனனமாயிருந்தாலும் எனக்குச் செளக்
 கியமுண்டா.—அவர் என்னை இளைத்துப்போ
 கும்படி பண்ணினார்: என்கூட்டத்தார் யாவரை
 அ யும் பாழாக்கினார்.—நீர் என்னைத் திரைந்துபோ
 க்ச்செய்தீர், இதுவே சாட்சி: என்மெலிவு எனக்
 குவிரோதமாயெழும்பி என்முகத்தின்முன் சாட்
 கூ சியிடுகின்றது.—தமது கோபத்தினால் அவர் என்
 னைப்பீறுகிறார், என்னைவெறுக்கிறார்: என்னைக்
 குறித்துப் பற்கடிக்கிறார்; என் சத்துரு என்னைக்
 டு குரோதமாய்ப்பார்க்கிறான்.—அவர்கள் எனக்கு
 விரோதமாகவாயைத்திறந்தார்கள்; அவமானமாக
 என்னைக்கண்ணத்தில் அடித்தார்கள்; எனக்குவி
 ரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடியிருக்கிறார்
 டு கள்.—தேவன் என்னைத்துன்மார்க்கர்வசம் ஒப்
 பித்தார், பாலிகளுடையகையில் என்னை அகப்
 டு படுத்தினார்.—நான் சுகவாழ்வடைந்தேன், அவர்
 என்னை நடுக்கினார்: என் பிடரியைப் பிடித்து
 என்னைநொறுக்கினார், தமக்கு இலக்காக என்னை
 டு கூ நிறுத்தினார்.—அவருடைய வில்வீரர் என்னைவ
 னைந்துகொள்ளுகிறார்கள், அவர் இரங்காமல் என்
 டு ஈரலைப்பினந்தார்; தரையில் என்பித்தத்தை ஊற்
 டு ஷ மறுகிறார்.—நொறுக்குதலின்மேல் நொறுக்குதல் எ

னக்கு வருவிக்கிறார், அவர் ஒரு வீரனைப்போல
 என்மேற் பாய்கிறார்.—நான் இரட்டுப்புடைவை யிடு
 யைத்தைத்து என்தோலின்மேல் போர்த்துக்கொ
 ண்டேன், என்செய்ம்பைப்புழுதியில் அசுசிப்ப
 டுத்தினேன்.—அழுகையினாலென்முகம் அழுகக் டுக
 டைந்தது, மரணநிழல் என்கண்ணிமைகளில்தங்
 குகின்றது.—இது என்கையிலுள்ள அரியாயத்தி யெ
 ளால்வீனாயவில்லை: என் பிரார்த்தனையுஞ்சுத்தம்.—
 பூமியே, என் இரத்தத்தைமூடிவிடாதே, எனது டிஅ
 டுலத்துக்கு இடமுண்டாகாதிருப்பதாக.—கேள், டுக
 இப்பொழுது என்சாட்சி வானத்திலிருக்கின்ற
 து, என்னை அறிந்தவர் உன்னதத்தில் இருக்கிறார்.—
 என் சிநேகிதர் என்னைநிந்தனைபண்ணுகிறார்கள்: டிஅ
 தேவனைநோக்கி என் கண்ணீர் சொரிகின்ற
 து.—ஒருமனுஷன் தன் சிநேகிதனுக்காகச்செய் உக
 வதுபோல, ஒருவன் மனுஷன்நிமித்தந் தேவ
 னுடன் வழக்காடக்கூடாமெயாகில் நலமாகும்.—
 அற்ப ஆயுள்சென்றபொழுது, ஒருபொழுதுந் டிஅ
 ரும்பி வராதவழியே நான்போவேன்.

யோ. அதிகாரம்.

க. யோபுதேவனைநோக்கிப்புலம்பல்: கூ. பிறரால்
 துயரப்பட்டாலும் நீதிமான் உற்சாகங்கொள்
 எல்: டுக. மரணத்தைஅபேட்சித்தல்.
 என்ஆவிஒழிகின்றது, என்னாங்கள் கழிகின்ற க
 ண, பிரேதவறைகள்என்னைக்காத்திருக்கின்றன.—
 நிந்தனைக்காரர் என்சமீபத்தில் இல்லையா; அவர் ட
 கள் கடுஞ்சொற்களில் என்கண்வைக்கப்பட
 வில்லையா.—உம்மிடத்தில் எனக்காக ஒருபினை
 கூ யானை ஏற்படுத்தும், அத்தற்குக்கைகொடுப்பவன்
 யாவன்.—நீர் இவர்கள் இருதயத்தை ஞானத்திற்
 ச கு மறைத்தீர்: ஆதலால் இவர்களை உயர்த்தமாட்
 டு டீர்.—தன்சிநேகிதரிடத்தில் இச்சகம்பேசுகிறவ
 டு டெவனே, அவனுடைய பிள்ளைகளின் கண்கள்
 பூத்துப்போம்.—அவர் சனங்களுக்குள்ளே என்
 கூ னைப் பழிமொழியாக்கிவைத்தார்; அவர்களுக்
 குமுன் அருவருப்பானேன்.—என் கண் துக்கத்
 டு தினால் இருண்டுபோயிற்று, என் சருவாங்கமும்
 நிழல்போலாயிற்று.—நேர்மையுள்ளவர்கள் இதி
 டு ணியித்தம் பிரமிப்பார்கள், குற்றமற்றவன் கப
 டு டிக்குவிரோதமாகத் தன்னைஎழுப்புவான்.—நீதி
 மான் தன்வழியில்விலகாமல்செல்லுவான், சுத்த
 சூ முடையவன்வரவரப்பெலன்கொள்வான்.—
 இப்பொழுது நீங்களுள்ளாரும் திருன்பிப்போ
 டு ய்வாருங்கள்: உங்களுக்குள்ளே ஞானவானொ
 டு டுருவனையும் நான் காணவில்லை.—என் நாங்கள்
 டுக போயின, என்இருதயத்தின் எண்ணங்களாகிய
 அபிப்பிராயங்கள் அற்றுப்போயின.—பகலுக்கு டிஅ
 இரானியமித்திருக்கின்றது: ஒளி இருளைச்சேரு
 கின்றது.—நான் காத்திருந்தால், பிரேதவறை என்
 டுக வீடாகும்: அந்தகாரத்தில்என்படுக்கையைவிரித்
 தேன்.—நான் அழிவைப்பார்த்து, நீஎன்பிதாவென் டிச

(கூ) அதி.உஉ.ஓக. சங்.ஓடு.உக. (கூடு) சங்.எ.ஓச. ஏசா.ஓக.ச. ஓசி.யி.ஓக.—(ஓக.அதி.ச.) சங்.உஉ.எ. புல.உ.
 யடு.(ய)சங்.உஉ.ஓக. புல.கூ.கூ. மீகா.ஓக. சங்.கூ.யடு.(யடு)அதி.ஓக.ஓக. சங்.எ.டு.(ய)அதி.உஎ.க. சங்.கூ.க.
 யி.யி.ஓக.(ஓக)ரோ.க.க. (உக) அதி.கூ.கூ. பிர.க.யி. ஏசா.சடு.க. ரோ.க.உ.யி. (உஉ) பிர.யு.ஓடு.—(யெ.அதி.ச.)
 சங்.அ.அ.கூ.ச. (கூ) நீதி.கூ.க. (சு) அதி.கூ.யி.க. (எ) சங்.சு.எ. (க) சங்.உச.ச.(ய)அதி.கூ.உக.(ஓக)அதி.எ.க.

றேன்: புழுவைப்பார்த்து, நீன்மாதாவும் என் னெடு சகோதரியுமென்றேன்.—இப்பொழுது என் நம் பிக்கை எங்கே; என் நம்பிக்கையை ஆர்காண் யகூ பான்.—அது பிரேதக்குழியில் இறங்கிவிடும்,என் னுடன்தூளியில் ஏகமாய்த்தங்குமென்றான்.

யெ. அதிகாரம்.

க. பில்தாத்த யோபுக்கு உத்தரஞ்சொல்லி அவன் மேல் குற்றம்பாரித்தல்: ஓ. பாவத்தின் பலன் விபத்தெனக்காட்டல். உ. பின்பு ஐசியானுகிய பில்தாத்த உத்தரமாக,—நீங்கள் எதுவரைக்கும் பேச்சைமுடிக்காமலிருப்பீர்கள்; தெளியுங்கள், பின்பு நாங்கள் உத்தரஞ்சொல்லுவோம்.—நாங்கள் மிருகங்கள்போலவும், உங்கள் கண்ணுக்கு நீசர் போலவும் மதிக்கப்படுவேண்டியதே.—அவர் குரோத்தினால் தன்னைப் பிறகிரார்: உமக்காகப் பூமிவிடப்படுமா; கன்மலை தன் இடத்தைவிட்டுப்போக்கப்படுமா.—தன்மார்க்கனுடைய ஒளி அணைக்கப்படும், அவன் அக்கினியின் பொறி பிரகாசிக்கமாட்டாது.—அவன் கூடாரத்தில்ஒளி இருளாகும், அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.—அவன்பராகிரமத்தின் நடைகள் நெருக்கப்படும், அவனுடைய ஆலோசனை அவனை விழப்பண்ணும்.—அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டான், அவன் கண்ணியில் உலாவுகிறான்.—கண்ணி அவன் குதிங்காலப்பிடிக்கும், பறிகாரர் அவனை மேற்கொள்ளுவார்கள்.—சுருக்கு அவனியித்தந் தரையில் மறைக்கப்பட்டது, அவனுக்காகப்படுகழிவழியிலிருக்கின்றது.—நான்கு புறத்திலும் பயங்கரங்கள் அவனைத்திடுக்கிடப்பண்ணி, அவனைக்கால்நடை உயாய்அலைந்து ஓடப்பண்ணும்.—அவன் பெலம்பசியினால் அரிக்கப்படும், அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டிருக்கும்.—அது அவன் தோலின்பெலத்தைப்பட்டிக்கும்: மரணத்திற்குமுற்பிறந்தது அவனுடையபெலத்தைப்பட்டிக்கும்.—அவன் நம்பிக்கை அவன்கூடாரத்தினின்றும் நிருழலமாக்கப்படும், அதுபயங்கர இராசாவிடத்தில் அவனைக்கொண்டுபோம்.—அது,கூடாரம் அவனுடையதல்லாததினால் அதில் வசிக்கும்: அவன்வாசஸ்தானத்தில் கெந்தகம் வீசப்படும்.—கீழே அவன் வேர்பட்டுப்போகும், மேலே அவன் கிளைசேதிக்கப்படும்.—அவனைப்பற்றும் நினைவு பூமியைவிட்டு ஒழிந்துபோகும், அவன் பேர் வீதிகவழியில் இல்லாததாயிற்று.—அவன் ஒளியைவிட்டு இருளிலே தரத்தப்படுவான், அவன் பூலோகத்தினின்றும் தள்ளுண்டுபோவான்.—சனங்களுக்குள்ளே அவனுக்குப்புத்திரனுமில்லை பெளத்திரனுமில்லை, அவன் வீட்டில் மீந்தவர் ஒருவரு

மில்லை.—அவனேமுருந்தவர்கள் அவன் நாளை உயிருதித்துத்திடுக்கிட்டதுபோல், அவனுக்குப்பின் வருபவர்களும் பிரயிப்படைவார்கள்.—பாரும், உக இப்படிப்பட்டவைகளை தன்மார்க்கருடைய வாசஸ்தலங்கள், தேவனை அறியாதவனுடைய ஸ்தானம் இதுவே என்றான்.

யகூ. அதிகாரம்.

க. யோபு பில்தாத்துக்கு உத்தரஞ் சொல்லித் தன் சிநேகிதரின் கொரோத்தைக் குறித்துக்குறை கூறல்: உகூ. மயானத்தைவிட்டு உத்தானம் உண்டாகுமெனல். அப்பொழுது யோபு உத்தரமாக,—நீங்கள் எதுவரைக்கும் என்மனதைக்கலைசப்படுத்தி, வாக்குகளைக்கொண்டுஎன்னைகெருக்குவீர்கள்.—நீங்கள் பத்துமுறை என்னை நிந்தித்தீர்கள்: இப்படி என்னை அறியாதவர்களாக நீங்களுங்களைக்காண்பிப்பதினால், உங்களுக்கு வெட்கமில்லையா.—நான் குற்றஞ்செய்ததுமெய்யாயினும், என்குற்றம் என்மேலேதங்கும்.—நீங்கள் எனக்கு விரோதமாக உங்களைப்பெருமைப்படுத்தி, எனக்கு விரோதமாய் என்னுடைய அவமானத்தைஎன்மேல் சுமத்தினால்,—தேவன் என்னைக்கவழித்துவிட்டாரென்றும், தமது வலியினால் என்னை வளைந்து கொண்டாரென்றும் அறிந்துகொள்ளுங்கள்.—பாருங்கள், அறியாயத்தினியித்தம் நான் ஓலயிடுகிறேன்; கேட்பார் ஒருவருமில்லை: நான் கூப்பிடுகிறேன், நியாயவிசாரணையில்லை.—நான்கடந்து போகாதபடி என் வழியில் வேலியடைத்தார், என் பாதையில் அவர் இருளை நிறுத்தினார்.—அவர் என்னிலிருந்து என்மகிமையை உரிந்துகொண்டார், என் தலையினின்று முடியை எடுத்துவிட்டார்.—நான்குபுறத்திலும் என்னைநாசப்படுத்தினார், நான் அற்றுப்போனேன்: ஒருவிருட்சத்தைப்போல என் நம்பிக்கையைப்பேர்த்தார்.—எனக்கு விரோதமாகத்தமது கோபத்தைமுளப்பணணிஞார், என்னைத்தமக்கொருசத்துருவைப்போல மதிக்கிறார்.—அவருடைய சேனைத்தளத்தார்ஏகமாய்க்கூடி, எனக்குவிரோதமாகத்தங்கள் வழியைமேடாக்கி, என் கூடாரத்தின் நான்குபுறத்திலும் முற்றிக்கைபோட்டார்கள்.—அவர் என் சகோதரரைத்தூரமாய் விலக்கிவைத்தார், எனக்கு அறிமுகமானவர்களும் அந்நியர்போலானார்கள்.—என் பந்துசனங்கள் ஒழிந்துபோனார்கள், என் பிராண நேசரோ என்னைமறந்துவிட்டார்கள்.—என் வீட்டுச்சனங்களும் எந்தாமிமார்களும் என்னை அந்நியனாகப்பாவிக்கிறார்கள்: நான் அவர்கள் பார்வைக்குப்பரதேசியானேன்.—நான் என்வேலைக்காரனைக்கூப்பிடுகிறபொழுது, அவன் எனக்கு உத்தரங்கொடான்; என்வாயினால் நான் அவ

(யகூ) அதி.யெ.யகூ. அதி.கூ.யகூ.யெ.யெ.—(யெ. அதி. கூ.) சங்.எகூ.உஉ. (ச) அதி.யகூ.யெ. (ரு) நீதி.யகூ.கூ. (க) சங்.யெ.உஉ. (எ) சங்.கூ.யெ. (கூ) அதி.ரு.ரு. (யக) அதி.யெ.உக. எரே.கூ.உரு. (யஉ) அதி.யெ.உக. (யச) அதி. யெ.யச. சங்.யெ.யெ. நீதி.யெ.உஉ. (யகூ) ஏசா.ரு.உச. ஆமோ.உ.கூ. மல்.ச.க. (யஎ) சங்.கூ.யகூ. நீதி.உஉ.உஉ. (யகூ) ஏசா.யெ.உஉ. எரே.உஉ.கூ.யெ. (உய) சங்.கூ.யெ. (உக) எரே.கூ.கூ. க.தெச.ச.ரு. உ.தெச.க.யெ. நீத.க.யகூ.—(யகூ) அதி. கூ.) அதி.கூ.எ. லேவீ.உகூ.உகூ. (ரு) சங்.கூ.யெ. (ய) அதி.கூ.உகூ. சங்.யெ.யெ. (க) சங்.யெ.யெ. (யஉ) புல.உ.ரு. (யகூ) சங்.கூ.யகூ.

யெ னைக்கெஞ்சினேன்.—என்வயிற்றிற் பிறந்தபிள்ளைகளினியித்தம்நான்கெஞ்சினாலும், என்சுவாசம் என் மனைவிக்கு அருவருப்பாயிருக்கின்றது.—யஅ சிறுபிள்ளைகளை என்னைநிந்திக்கிறார்கள்; நான் எழுந்தால் அவைகள் எனக்கு விரோதமாய்ப்பேயெகுகுகின்றன.—என் சகலபிராணநேசரும் என்னை வெறுக்கிறார்கள்: என்னால் நேசிக்கப்பட்டவர்கள் எனக்குவிரோதிகளாளுார்கள்.—என்னலும்புகள் என்தோலோடும் என்மாயிசத்தோடும் ஒட்டிக்கொண்டன, என் பற்களுக்கடுத்ததோலுடனேதப்பினேன்.—தேவனுடையகைஎன்னைத்தொட்டது; ஆதலால் என்சினேகிதரே என்மேல் உஉ இரங்குங்கள், என்மேல் இரங்குங்கள்.—நீங்கள் தேவனைப்போலஎன்னைத்துயரப்படுத்துகிறதேது, என்மாயிசத்தைப்படுத்தித் திருத்தியில்லை உஉ யா.—ஆ, என்வாக்குகள்எழுதப்பட்டால்நலம், அஉசுவைகள் ஒருபுத்தகத்தில் பதிக்கப்பட்டு,—இருப்புஎழுத்தாணியினாலும் ஈயத்தினாலும்கல்லிலேவரையப்பட்டுச் சதாகாலமுயிருக்குமாகில் நலமா உஉகும்.—என்மீட்பர்வேலித்திருக்கிறார், அவர்கடைசினாளில்புழுதியின்மேல் நிற்பார்: இதைநான்அஉஉறிவேன்.—என்தோல் நீங்கியபின்பு என்மாயிசங்கேடாய்ப்போனாலும், நான் சரீரத்தையுடை உஉயவனாகித்தேவனைத்தரிசிப்பேன்.—எனக்குள்ளே என் இரத்திரியங்கள் கேடாய்ப்போனாலும், நான் என்னியித்தம் அவரைக்காண்பேன். அந்நியன் கண்ணல்ல, என்சயகண்ணினாலேகாண உஉபேன்.—காரியத்தின் வேர் எனினில் காணப்பட்டதனால் நான்கள் அவனைத்துயரப்படுத்துகிறதே உஉதென்று நீங்கள் சொல்லவேண்டும்.—நியாயத்தீர்ப்புவருமென்று நீங்கள் உணரும்பொருட்டிக்குரோதங்கட்கத்தின் தண்டனையைவருவிக்கும்: ஆதலால் நீங்கள் கட்கத்துக்குப் பயப்படுங்களைன்றான்.

உய. அதிகாரம்.

க. சோபார் யோபுக்கு உத்தரமாய்ப் பாவத்தின் கமையையுணர்ந்தல்.
பின்பு நாமாத்தியனாகிய சோபார்அதற்கு உத்தர உமாக,—என்சிந்தனைகள் என்னைஎவகிறபடியால் நான் உத்தரஞ்சொல்ல விரைகிறேன்.—என்னை அவமானஞ்செய்யுங்கண்டிதக்கேட்டேன், ஆதலால் என்னுடையஆவி, உணர்வினால் உத்தரஞ்சொல்லும்படி என்னை எவகின்றது.—பூமியிலே மனுஷர் ஸ்தாபிக்கப்பட்டபூருவகாலந்தொடங்கி,—துன்மார்க்கருடைய கெடும்பீரம்குறுகினதும், கபடியின்சந்தோஷம் ஒரு நியிஷமாத்திரமுள்ள துமென்று உமக்குத்தெரியாதா.—அவன் மகத்துவம் வானபரியந்தம்எழும்ப, அவன் தலை மேகத்திற்கு எட்டினாலும்,—அவன் தனது மலத்தைப்

போல என்றுக்கெட்டுப்போவான்: அவனை முன்னே கண்டிருந்தவர்கள் அவன் எங்கேயென்பார்கள்.—அவன் சொப்பனத்தைப்போல ஒழிந்து காணப்படமாட்டான்: அவன்இரவற்றேனென்றுத் தரிசனத்தைப்போலத் தூரத்தப்படுவான்.—அவனை முன்கண்டிருந்தகண் பின்னெருபொழுதும் அவனைக்காணாது; அவன் வாசஸ்தானம் இனி அவனை அறியாது.—அவன் பின்னேகளைத் தரித்திரர்நெருக்குவார்கள், அவர்களுடையபொருளை அவன்கைகள் திரும்பக்கொடுக்கும்.—அவன் எலும்புகள் அவனுடைய அந்தரங்கபாவங்களினால் நிறைந்தன, அவைகள் அவனுடன் தானியிலே படுத்துக்கொள்ளும்.—தூர்க்கரும்பும் அவன்வாய்க்கு இனிமையாகிறதினால், அவன் அதை நாவின்மீழ்மறைத்து,—அதைவிடாமல் பதவகணைப்பண்ணித் தன்வாய்க்குள்ளே வைத்திருந்தாலும்,—அவன் ஆகாரம் அவன் குடல்களில்போய் ஷவிகாரப்பட்டு அவனுக்குள் விரியன்பாம்புகளினிபித்தாகும்.—அவன் செல்வத்தை விழுங்கி, அபிதை வாந்திசெய்வான்: தேவன் அவன்வயிற்றினின்றி வெளிப்படுத்தியிடுவார்.—அவன் விரியன்பாம்பின்பிவிஷத்தை உறிஞ்சுவான்: விரியன் நாக்கு அவனைக்கொல்லும்.—தேனும் செய்யும் யெபெருகுகிற சிற்றறுகளாகிய வெள்ளங்களையும் நதிகளையும் அவன் காண்பதில்லை; அவன் தன்பிரயாசத்தின்பலனை அனுபவியாமல் திரும்பக்கொடுப்பான்.—தான் பிரயாசப்பட்டதேதேயதை அவன்விழுங்காமல் திரும்பக்கொடுப்பான், அவன்பெற்றபொருள் எவ்வளவோ அவ்வளவுத் திரும்பக்கொடுப்பான்; அதை அவன் அனுபவியான்.—அவன் உபத்திரவஞ்செய்துதரித்திரரைக் கைவிட்டபடியினாலும், தான்கட்டாதவீட்டை அபகரித்தபடியினாலும்,—அவன் வயிற்றுக்குத் தணியவில்லையே, அவன் இச்சித்தவைகளிலொன்றையும்கைக்கொள்ளான்.—அவன் போசனத்தில் உஉஉன்றும்மீதியானதில்லை; ஆகையால் அவன்பொருளை அபேட்சிப்பார் ஒருவருமில்லை.—அவன் உஉவாழ்வன்பரிபூரணத்திலும் நெருக்கப்படுவான்: உபத்திரவப்படுத்துகிறவர்களுடையகைகளைல்லாம் அவன்மேல்விழும்.—அவன் தன்வயிற்றை உஉநிரப்புஞ்சமயத்தில் தேவன் அவன்மேல் கோபாக்கினியைவிசுவார், அவன்போசனம்பண்ணுகையிலும் அவர்அதைச்சொரியப்பண்ணுவார்.—அவன் இருப்பாயுத்தத்துக்குத் தப்பி ஒடினாலும், உஉபித்தனாவில்வினால் உருவ எய்யப்படுவான்.—அது அவன்சரீரத்தினின்றி இழுக்கப்பட வெ உஉளிப்பமும்; ஒளிவிசுங்கட்கம் அவன் பித்தினின்றிபுறப்படும்: பயங்கரங்கள் அவன்மேல்வரும்.—முழு அந்தகாரமே அவன் ஒளிக்குமிடங்களில் உஉசேர்க்கப்படும்: அவியாத அக்கினி அவனைத்த

(யஅ) உ.இரா.உஉஉ. (யக) சங்.சக.க. (உய) அதி.கய.கய. (உக) சங்.கஅ.உ. (உஉ) சங்.கக.உக. (உச) சங்.யெ.யஇ. க.கொரி.யக.யஉ. க.யோவா.க.உ. (உக) சங்.இஅ.ய.யக.—(உய) அதி. இ. சங்.கஎ.கஇ.கக. (க) ஏசா. யச.யக.யச. ஒப.க.ச. (எ) சங்.அக.ய. (அ) சங்.கய.இ. (க) சங்.கஎ.கக. (ய) வச.யஅ. (யக) சங்.உஇ.எ. அதி. உக.உக. (யஎ) சங்.கக.க. ஏரே.யஎ.க. (உய) பிர.இ.யக.யச. (உக) எண்.யக.கக. சங்.எஅ.கய.கக. (உச) ஏசா. உச.யஅ. ஆமோ.இ.யக.

கிக்கும்; அவன்வாசஸ்தானத்தில் மீந்திருக்கிறவ
உஎனுக்குத் தீமைநேரிடும்.—வானம் அவன்பாவத்
தை வெளிப்படுத்தும்; பூமி அவனுக்கு விரோத
உஅமாய் எழும்பும்.—அவன் குடும்பத்தின் விளைவு
நீங்கிவிடும், குரோதத்தின் தினத்தில் பாய்ந்துவி
உகடும்.—இதுவே தேவனால் பாலிக்குக்கிடைக்
கும்பங்கு, தேவனால் அவனுக்கு ஏற்படுத்தப்
பட்ட சந்தராமென்றன்.

உக. அதிகாரம்.

க. யோபுசோபாருக்குப்பிரகியுத்தரம்சொல்லல்:
எ. பாலிகன்வாழ்வடைதல்: யசு. அவர்கள்வாழ்
வுமடைதல்: உஉ. நல்லோருக்குந் தீயோருக்
குமுண்டாகும் ஆபத்துக்காட்டல்: உஎ. துன்
மார்க்கருக்குப் பரலோகத்தில் நியாயத்தீர்ப்
புண்டாகுமெனல்.

உ யோபு அதற்குத்தரமாக,—நீங்கள் கருத்தாய் என்
வாக்குக்குச் செவிகொடுங்கள், இதுவே என்
னல் உங்களுக்குக்கிடக்கும் ஆறுதலாகக்கட
க வது.—நான் வசனிக்கப்போகிறேன். பொறுத்
துக்கொள்ளுங்கள்; நான்வசனித்தபின்பு நீங்கள்
ச பரிசாசம்பண்ணுங்கள்.—நான் மனுஷனுக்கு ஒ
லமிடுகிறேன்; அப்படியானால் என் ஆத்தமம்
இ வியாகுலப்படாமல் போவதென்ன.—என்னைப்
பார்த்துப் பிரமிப்பாயிருங்கள், உங்கள்வாயைக்
க கையினால் பொத்திக்கொள்ளுங்கள்.—நான் நினை
வுகூரும்போது பயப்படுகிறேன், நடுக்கம் என்
எ மாயிசத்தைப் பிடிக்கின்றது.—துன்மார்க்கர் சி
வித்துவிருத்தராகிப் பராக்கிரமத்திற் பெருமை
அ தென்ன.—அவர்கள் சந்ததியார் அவர்களுக்கி
தின்றமுன்பாகவும், அவர்கள் பின்னாக அவர்கள்
பார்வைக்குமுன்பாகவும் நிலைப்பட்டிருக்கிறார்
க கள்.—அவர்கள் குடும்பங்கள் பயமில்லாமல்வாழ்
வடைகின்றன, தேவ தண்டம் அவர்கள்மேலி
ல ருக்கவில்லை.—அவர்களுடைய எருது தவறாமல்
பொலிகின்றது; அவர்கள் பசு, சினை அழியா
யக மல் ஈனுக்கின்றது.—அவர்கள் தங்கள் குழந்தை
களை மந்தையைப்போல் வெளியேவிடுவார்கள்,
அவர்கள் பின்னாக நடனம் பண்ணுகிறார்கள்.—
உஉ அவர்கள் மோனத்தைபுஞ் சுரமண்டலத்தையும் எ
டுத்துக் கின்னரத்தொனியினால் களிகூருகிறார்
யக கள்.—அவர்கள் சுக அனுபவத்தில் தங்கள் நாள்
களைப்போக்கி ஒரு நிமிஷத்திலே பிரேதக்குழி
யச யிலிறங்குகிறார்கள்.—அவர்கள் தேவனைநோக்
கி, எங்களைவிட்டு விலகிவிடும்; உமதுநெறிகளை
யடு நாங்கள் அறியவிரும்பமாட்டோம்,—சருவவல்
லவரை நாம் சேவிக்க அவர் ஆர், அவரிடத்தில்
நாம் பிரார்த்தனை பண்ணுவதினால் ஈமக்கென்ன
யக லாபம் என்கிறார்கள்.—கேளுங்கள், அவர்கள்
வாழ்வு அவர்கள் கையிலுள்ளதல்வ: துன்மார்க்
கருடைய ஆலோசனை எனக்குத் தரமாயிருப்ப

தாக.—பாலிகளுடைய விளக்கு எத்தனைதரம் அ யெ
னைந்துபோகின்றது; அவர்கள்மேல் எத்தனைத
ரம் நாசம்வருகின்றது; தேவன் குரோதங்கொ
ண்டு அவர்களுக்குக் கிலேசங்களைப் பருத்துக்
கொடுக்கிறார்.—அவர்கள் காற்றுக்குமுன் அகப் யஅ
பட்ட துரும்பைப்போலவும், பெருங்காற்றுக்
கவர்ந்துகொண்டபோலும் பதரைப்போலவாயி
ருக்கிறார்கள்.—தேவன் அவன் சந்ததியார் நி யக
மித்தம் அவன் பாவத்தைப்பதனம்பண்ணிவைக்
கிறார்: அவர் அவனுக்குப் பலனளிக்கும்பொழு
து அவன் அதை அறிவான்.—அவன் சுயகண்ட உய
னது நாசத்தைக்காணும், சருவவல்லவருடைய
குரோதத்தைப்பானம்பண்ணுவான்.—அவன் மா உக
தத்தின் தொகை இடையிலேசேதிக்கப்படும்பொ
ழுது, அவனுக்குப் பின்பு மீந்த அவனுடைய கு
டும்பத்தில் அவனுக்கென்னசெனக்கியம்.—தே உஉ
வனுக்கு ஞானத்தைப்போதிக்கிறவன் யாவன்;
அவர் பெரியோர்களையும் நியாயம் விசாரிக்கிறார்.—
ஒருவன் வாழ்வடைந்து விக்கினமின்றிச் சம்பூர உக
ண்பராக்கிரமத்தை யுடையவனாய் இறந்துபோ
கிறான்.—அவனுடைய பாத்திரங்கள் பாலினால் நி உச
ரப்பப்பட்டன, அவன் எலும்புகள் ஊனினால்
பசுமைகொண்டன.—வேறொருவன் ஒருபொடிகு
ழுதம் திருத்தியாகப்போசனம்பண்ணாமல் மனக்
கசப்பையுடையவனாய் இறந்துபோகிறான்.—
இவ்விருவரும் சமானமாய்ப்புழுதியில் படுத்துக் உக
கொள்ளுகிறார்கள், புழுக்கள் இவர்களைமுடும்.—
கேளுங்கள், நான் உங்கள் சிந்தனைகளையும் நீங் உஎ
கள் எனக்கு அநியாயமாய்க்கொண்டிருக்கிற
ஆலோசனைகளையும் அறிவேன்.—பிரபுவின்னுடை உஅ
ய வீடு எங்கே; துன்மார்க்கருடைய வாசஸ்தா
னங்கள் எங்கேயென்கிறீர்கள்.—நீங்கள் வழிப் உக
போக்கரைக்கேட்கவில்லையா; அவர்களுடைய
குறிப்புக்களை நீங்கள் அறியவில்லையா.—நாசத் கூய
தின் தினத்துக்காகத் துன்மார்க்கர் காக்கப்படுகி
றார்கள்; அவர்கள் குரோதத்தின் தினத்தில் வெ
ளியே கொண்டுவரப்படுவார்கள்.—ஆளுவம் அ கூக
வன் முகத்தின் முன் அவன் குற்றத்தைவிவரிப்
பவன் யாவன்; அவன் செய்கையின்பலனை அ
வனுக்களிப்பவன் யாவன்.—அவன் பிரேதக்கு கூஉ
ழிக்குக்கொண்டுவரப்படுவான், அவன் கோரி
காக்கப்படும்.—பள்ளத்தின் கழிபத்தைகள் அவ கூக
னுக்கு இனிமையாயிருக்கும், அவனுக்குமுன்
னாக எண்ணிறந்த சனங்கள் போனதுபோல அ
வனுக்குப்பின்னாக ஒவ்வொருவனுக்கொண்டு
போகப்படுவான்.—உங்கள் உத்தரங்களில் தோ கூச
ஷமிருக்க, நீங்கள் விருதாவாக எனக்கு ஆறுதல்
சொல்லுகிறதேதென்றன்.

உஉ. அதிகாரம்.

க. எலீபால் யோபுக்கு உத்தரஞ்சொல்லி அவன்

(உக) அதி.உஎ.யக.—(உக. அதி. கூ.) அதி.யசு.ய. (இ) நியா.யஅ.யக. சங்.கக.க. (எ) சங்.எக.கூ.யஉ. எரே.யஉ.
க. அபகூ.க.யசு. (க) சங்.எக.கூ. (யச) அதி.உஉ.யஎ. (யக) யாத்.இ.உ. மல்.கூ.யச. (யசு) சங்.க.க. நீதி.க.ய.
(யஎ) அதி.யஅ.க. ஊக்.யஉ.சசு. (யஅ) சங்.க.ச. ஏசா.உக.இ. ஒசி.யகூ.க. (யக) யாத்.உய.இ. (உய) சங்.எடு.அ.
ஏசா.இ.க.யஎ. எரே.உடு.யடு. வெளி.யக.யடு. (உஉ) ஏசா.சய.யக. ரோ.யக.கூ.ச. க.கொரி.உ.யக. (உச) பிர.க.
உ. (கூ) நீதி.யக.ச. உ.பேதரு.உ.க. (கக) கலா.உ.யக. (ககூ) எபி.க.உஎ.—(உஉ. அதி.)

மேல் குற்றஞ்சுமத்தல்: உக. யோபுக்கு ஆலோசனைசொல்லல்.
 பின்பு தேமானியனாகிய எலீபாஸ் உத்தரமாக, -
 உ ஒருவன், விவேகியாயிருந்து தனக்குப்பலன் வருவிக்கிறதபோல, தேவனுக்குப் பலன்விளைவிக்கக்கூடமா. - நீர் நீதிமானியிருந்தால் சருவவல்லவருக்குச்செளக்கியமாகுமா; நீர் உமதுநெறிகளைச் சீர்ப்படுத்துவதினால் அவருக்கு லாபமுண்டா. - அவர் உமக்குப்பயந்து உம்மைக்கடிந்துகொள்வாரா; உம்மோடே நியாய ஸ்தலத்தில் பிரவேசிப்பாரா. - உமது பாவமல்லவா மிகுதி; உமது அதிகீரமங்களல்லவா அளவிடத்தன். - நீர் நிமித்தமில்லாமல் உமதுசகோதரனிடத்தில் சடுவாங்கினீர்; நிருவாணமானவர்களிடத்தில் வஸ்திரம் பறித்தீர். - விடாய்த்தவனுக்குக் குடிக்கச் சலபானந்தராமலும், பசியுள்ளவனுக்கு போசனங் கொடாமலும் விட்டீர். - புயபெலமுள்ளவனுக்குப் பூமிகிடைத்தது; மேன்மகன் அதில்வாசும்பண்ணினான். - விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர், அநாதபிள்ளைகளின் புயங்கள் முறிக்கப்பட்டன. - இதினிமித்தங் கண்ணிகள் உம்மைக்குமுந்திருக்கின்றன, சடிதில்பயம்வந்தது உம்மையொருவர்ப்படுத்துகின்றது. - கண்டு மையாத அந்தகாரமும் சலப்பிரளயமும் உம்மையெழுமின்றன. - தேவன் வானத்தின் உயர்ந்தஸ்தானத்திலிருக்கிறாரல்லவா; நட்சத்திரங்களின் உயரத்தைப்பார், அவைகள் எவ்வளவு உயரமாயிருக்கின்றன. - தேவன் எப்படி அறிவார், கார்மேகத்தின்வழியாய் அவர்நியாயம்விசாரிக்கவல்லவரா. - அவர் பார்க்கக்கூடாதபடி கார்மேகங்கள் அவருக்குமறைவாயிருக்கின்றன, அவர் ஆகாயமண்டலத்தில் உலாவுகிறாரென்றுசொல்லுகிறீர். - பூநூல்காலத்தில் துராத்துமாக்கள் நடந்த மார்க்கத்தை நீர் உற்றுப்பார்த்தீரா; பூரணகாலம்வராததற்குமுன்னே அவர்கள் சேதிக்கப்பட்டார்கள். - அவர்கள் அஸ்திபாரங்கள் சலப்பிரளயத்தினால்கிடைந்துபோயின. - அவர்கள் தேவனைநோக்கி, எங்களைவிட்டுவிலகுமென்றும், சருவவல்லவரென்பவர் எங்களுக்கு என்னசெய்வாரென்றுறுஞ்சொன்னார்கள். - ஆகிலும் அவர்நன்மையால் அவர்கள் வீடுகளைப்பூரணப்படுத்தினார்: ஆ, தன்மார்க்கனுடைய ஆலோசனை எனக்குத்தரமாயிருக்க. - எங்கள் பொருள் சேதிக்கப்படாமலிருக்க, அக்கினி அவர்கள்ஐசுவரியத்தைப்படுத்தித்தது. - சன்மார்க்கர்கண்டு சந்தோஷப்படுகிறார்கள்: குற்றமற்றவர்கள் அவர்களைப்பிரகாசம் உக பண்ணுகிறார்கள். - நீர் அவரோடேபழகிச்சமாதானமாயிரும்: அதினால் உமக்குநன்மைவரும். - உஉ நீர் அவர்வாயினின்றி வேதப்பிரமாணத்தை ஏற்

றுக்கொண்டு, அவர்வாக்குகளை உமதுமனதில் வைத்துக்கொள்ளும்படி வேண்டுகிறேன். - நீர் சருவவல்லவரிடத்தில் திரும்பினால் சீர்ப்படுவீர், நீமையை உமது கூடாரங்களுக்குத் தூரமாகவிலக்கிவிடும். - அதினால் புழுதிபோலப்பொன்னை உசயும், நதியிலுள்ளகற்களைப்போல ஒப்பீரின் தங்கத்தையுஞ் சேர்த்துவைப்பீர். - சருவவல்லவ உடுரே உமக்குத் தங்கமாவார், வெள்ளிக்குவியல்கள் உமக்குண்டாகும். - சருவவல்லவரைச்சார்ந்த உமதுமகிழ்ந்திருப்பீர், தேவனுக்குமுன் உமது முகத்தை ஏறெடுப்பீர். - நீர் அவரிடத்தில் பிரார்த்தனைபண்ணும்பொழுது உமக்குச்செவி கொடுப்பார், நீர் உமது சங்கற்பங்களை நிறைவேற்றுவீர். - நீர் யாதாவதொன்றைச்செய்ய அபிப்பிராயங் கொள்ளும்பொழுது அது உமக்குச்சித்தியாகும்: உமதுபாதைகளில் ஒளி பிரகாசிக்கும். - சனங் உக கள் விழுமிடத்தில் நீர் உன்னதமாவதாகவென்றுசொல்ல, அவர் தாழ்ந்தசிரந்தையுள்ளவனை இரட்சிப்பார். - அவர் குற்றமற்றவனல்லாதவனை கூயும் இரட்சிப்பார். உமது கைகளுடைய சுத்தத்தினால் இரட்சைபெறுவானென்றான்.

உக. அதிகாரம்.

க. யோபு தேவன் தன்னைநியாயம்விசாரிக்கவேண்டித் தான் குற்றமற்றவனென்றுசொல்லல்: யக. தேவனுக்கஞ்சிநிற்பல்.
 பின்புயோபு உத்தரமாக, - இன்றைத்தினம் என்க, உதுபுலம்பல் மிகவுங்கிலேசமுள்ளது: எந்தவிப்பிலும் என்வாதைமிகவுங்கடியது. - ஆ, நான் அவரைச் சந்திக்கும்வகை அறிந்தேனாகில், அவருடையசிக்காசனத்தின்சமீபத்தில்சேருவேனே. - என்நியாயத்தை அவர்சமுக்கத்தில் விளங்கக்காட்டி, யுத்திநியாயங்களினால் என்வாயைப்பூரணப்படுத்துவேன். - அவர்எனக்குச்சொல்லும் உத்தரமாகிய வாக்குகளை அறிவேன், அவர்எனக்குத்தெரிவிப்பதையும் தூக்கிப்பார்ப்பேன். - அவர் தமது மகாபராக்கிரமத்துடனே எனக்குவிரோதமாகவழக்காவொரோ; இல்லையே, என்பட்சமாயிருப்பார். - அந்தஸ்தானத்தில் நீதிமான் அவரோடேவழக்காடலாம், அப்பொழுதுநான் என்நியாயாதிபதியினின்றி சதாகாலமும் விடுவிக்கப்படுவேன். - கேள், நான்முன்னேபோகிறேன், அவர் அங்கேஇல்லை; பின்னேபோகிறேன், நான் அவரைக்காணேன். - அவர் கிரியைசெய்கிற இடப்பக்கத்திலும் நான் அவரைத் தரிசிக்கவில்லை: அவர் தம்மை நான்காணாதபடி வலப்பக்கத்தில் ஒளித்துக்கொள்ளுகிறார். - ஆனாலும் நான் செல்லும்பாதை அவருக்குத்தெரியும்: அவர்எனைச் சோதித்தபின் தங்கத்தைப்போல வெளிப்ப

(உ) அதி.கடு.எ. சங்.யக.உ. லூக்.யெ.யி. (சு) யாத்.உஉ.உக.உஎ. எசேக்.யி.யெ. (எ) உபா.யி.எ. ஏசா.இ.அ. எ. மத்.உஇ.சஉ. (க) ஏசா.யி.க. எசேக்.உஉ.எ. (யக) சங்.கக.க.உ. புல.க.இச. (யக) சங்.யி.யக. (யச) சங்.ாகக.யக.யஉ. (யசு) அதி.யி.கூ.உ. சங்.இ.உ.க. பிர.எ.யெ. ஆதி.எ.யக. உ.பேதுரு.உ.இ. (யஎ) அதி.உக.யச. சங்.ச.க. (உக) ஏசா.உஎ.இ. (உஉ) சங்.ாயக.யக. (உக) அதி.அ.இ.சு. (உச) உ.நாளா.க.யி. (உசு) அதி.உஎ.யி. ஏசா.இ.யி.ச. அதி.யக.யி.உ.எ. சங்.இ.யி.யச.யி. ஏசா.இ.யி.க. (உக) நீதி.உக.உக. யாக்.ச.க. க.பேதுரு.இ. (கய) ஆதி.யி.ய.உசு. - (உக. அதி. க.) அதி.யக.க. (சு) ஏசா.உஎ.ச.அ. (ய) சங்.ாகக.க.உ.க. சங்.யெ.க. யாக்.க.யஉ.

யெபேன்.—அவருடைய அடிச்சுவடுகளில்நான் கால்வைத்து நடந்தேன், அவர்நெறிகளைவிட்டு ௨ வழுமாமல் நிலைகொண்டேன்.—அவர் உதடுகளின் கட்டளையை நான் மீறவில்லை; எனக்கு அவசியமானதைப் பார்க்கிலும் அவர் வாயின் ௩ வாக்குகளை ஒளித்துவைத்தேன்.—அவர் ஒரேமனமுள்ளவர், அவரைத்திருப்பவல்லவன்யாவன்; அவர் சித்தங்கொள்வதெதுவோ அதைச் செய்வார்.—எனக்குக்குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்: இப்படிப்பட்டவைகள் அநேகம் ௪ இன்னும் அவரிடத்தில் உண்டு.—நான் அந்தகாரத்துக்குமுன் சேதிக்கப்படாமலும், அவர் அந்தகாரத்தை எனக்குவிலக்கி மறைக்காமலுமிருக்கிறபடியால்,—நான் அவர் சமூகத்தில் கலங்குகிறேன்: நான் சிந்திக்கும் பொழுது அவருக்குப்பயப்படுகிறேன்.—தேவன் என்மனதைமெலிவடையப்பண்ணுகிறார், சருவவல்லமையுள்ளவர் என்னைக்கவங்கப்பண்ணுகிறார்.

உச. அதிகாரம்.

க. துன்மார்க்கர் தண்டினைபடார்களுனன்காட்டல்: எ. துன்மார்க்கருடைய நிலைமையை யுணர்த்தல்.

சருவவல்லவருக்குக்காலங்கள் மறைக்கப்படாமலிருந்தால், அவரை அறிந்தவர்கள் அவருடைய ௨ தினங்களை அறியாமல் போகிறதென்ன.—சிலர் பூமியின் எல்லைக்குறிப்புக்களை நீக்குகிறார்கள்: பலாற்காரமாய் மந்தைகளைக் கவர்ந்து, அவைகளை ௩ மேய்க்கிறார்கள்.—அவர்கள் அநாதபிள்ளைகளுடைய கழுதைகளை ஒட்டிக்கொண்டுபோனார்கள்; ௪ விதவையின் எருதை ஈடாகவாங்குகிறார்கள்.—அவர்கள் ஏழைகளை வழியினின்று விலக்குகிறார்கள்: தேசத்திலுள்ள திக்கற்றவர்கள் கைமாய் ஒளித்துக்கொள்ளுகிறார்கள்.—கேளுங்கள், அவர்கள் காட்டுக் கழுதையைப்போலத் தங்கள் வேலைக்குப் புறப்பட்டுப்போகிறார்கள், சாக்கிரதையாய் இரையைத்தேடுகிறார்கள்; வனமே அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரத்தைவிளை ௬ விக்கின்றது.—அவர்கள் வயல்வெளியிலே தங்கள் தங்கள் தானியத்தை அறுக்கிறார்கள்: துன்மார்க்கருடைய திராட்சப்பழங்களைப் பறிக்கிறார்கள்.—நிருவாணிகளை வஸ்திரமில்லாமல் படுக்கப்பண்ணுகிறார்கள், சீதனகாலத்தில் மூடும்வஸ்திரம் அவர்களுக்கில்லை.—அவர்கள் பருவதங்களில் மழையினால் நனைந்து, புகலிடமின்றிக்கண் ௬ மலையை அணைத்துக்கொள்ளுகிறார்கள்.—சிலர் அநாதபிள்ளையை முலையைவிட்டுப் பறிக்கிறார்கள், தரித்திரரிடத்தில் ஈடு வாங்குகிறார்கள்.— ௮ சிலரை வஸ்திரமில்லாமல் நிருவாணிகளாய்த்திரியப்பண்ணுகிறார்கள், அவர்கள் பட்டினியிருந்து அரிக்கட்டுக்களைச்சுமக்கிறார்கள்.—தங்கள் ம ௯ தில்களுக்குள்ளே செக்காடவும் தாகமாய் ஆலை

யாடவும் பண்ணுகிறார்கள்.—நகரத்தில் மனிதர் த ௧௨ வக்கிரர்கள், குற்றயிருள்ளவர்களும் ஒலமிடுகிறார்கள்: ஆகிலுந்தேவன் அவர்களுக்குற்றத்தை அவர்கள்மேற் சமத்துவதில்லை.—அவர்கள் ஒளிக்கூவி ரோதமாக நடக்கிறார்கள்; அதின் நெறிகளை அறியவுமாட்டார்கள், அதின் பாதைகளில் செல்லவு மாட்டார்கள்.—கொலைபாதகன் பொழு ௩ச துவடிய எழுந்து, தரித்திரனையும் திக்கற்றவனையும் கொல்லுகிறான், இராத்திரியிலே திருடனைப்போல இருக்கிறான்.—விபசாரனுடைய கண் ௪௫ மாலேக்காலத்தை எதிர்பார்க்கின்றது, என்னை ஒருகண்ணுங் காண்பதில்லையென்று முக்காடுபோட்டுக்கொள்ளுகிறான்.—அவர்கள் தங்களுக்கென்று பகலில்குறித்த வீடுகளை இருட்டிலே கன்னமிடுகிறார்கள்: ஒளியைக்காணவிரும்பார்கள.—அவர்களுக்கு விடியற்காலமும் மரணநிழலைப்போலிருக்கின்றது: ஒருவன் அறிந்தால் மரணநிழலின் பயங்கரம் அவர்களுக்குண்டாகும்.—அவன் நீரோட்டத்தைப்போலத் தீவிரிக்கிறான்; ௮ தேசத்தில் அவர்கள் சுதந்தரம் சபிக்கப்படுகின்றது: அவன் திராட்சத்தோட்டத்தின் வழியைக்காண்கிறதில்லை.—வறட்சியும் உஷ்டமும் ௧௬ உறைந்தமழை நீரையும், பிரேதக்குழியானதுபாவினையும் கவருகின்றன.—சருப்பம் அவனை உயமறக்கும்; புழு அவனை இனிதாகப்படுத்தும்; அவன் ஒருபொழுதும் ஒருவராலும் நினைக்கப்படான்; கொடுமைவிருட்சத்தைப்போல முறிந்துபோகும்.—மக்கப்பேறில்லாத மலடியைப்படுத்திக்கிறான். விதவைக்கு நன்மைசெய்யான்.—அவன் தன்பெலத்தினால் பெலவான்களை வசப்படுத்துகிறான்: அவன் எழும்புகிறபொழுது பிராணனதப்புமென்று நம்பிக்கை ஒருவனுக்குமில்லை.—அவன் வாழ்ந்திருக்கவரம்பெற்று, அதைச் ௨௩ சார்ந்துகொள்ளுகிறான்; ஆனாலும் அவர்கள் நெறிகளில் அவர் கண்வைக்கிறார்.—அவர்கள் உச சொற்பகாலம் உன்னதம்பெறுகிறார்கள், பின்பு இராதொழிந்து தாழ்த்தப்பட்டு, யாவரையும்போல அகற்றப்படுகிறார்கள்; தானியக்கதிர்களின் துனிகளைப்போலச் சேதிக்கப்படுகிறார்கள்.—அப்படியில்லாவிட்டால் என்னைப்பொய்யனாக ௨௫ கி, என்வாக்கை வியர்த்தமாக்க வல்லவன் யாவனென்றான்.

௨௫. அதிகாரம்.

மனுஷன் தேவனிடத்தில் நீதிமாறாதல் கூடாதெனப்பில்தாத் காட்டல்.
அதற்குத்தரமாக ஜூகியனாகிய பில்தாத், -இராக, உசத்துவமும் பயங்கரமும் அவரிடத்திலுள்ளன, அவர் தம்முடைய உன்னதஸ்தானங்களில் சமாதானத்தை யுண்டாக்குகிறார்.—அவருடைய சே ௬னைகளுக்குத் தொகையுண்டா; அவருடைய ஒளி ஆர்மேல் உதிக்காமலிருக்கின்றது.—மனுஷன் ௪

(௧) சங்.சச.ய.அ. (௨) யோவா.ச.௩௨.௩௪. (௩) ரோ.௬.௧௬. சங்.ராய்.௩.௬. (௪) க.தெச.௩.௬. (௫) சங்.உ.உ.ய.ச.—(உச.அதி.க.) அப்க.௪.௪. (௨) உபா.௩.௩.௪. நீதி.உ.உ.உ.அ. ஒசி.௩.௩. (௬) உபா.உச.௬. (௪) நீதி.உ.அ.உ.அ. (௪) யாத்.உ.உ.உ.ச.௨.௪. உபா.உச.ய.௨.௩. (௪) சங்.ய.அ. (௫) நீதி.௪.௬. சங்.ய.௩. (௬) யோவா.௩.௨.௩. (௨) நீதி.ய.௪. (௨௬) சங்.ய.ச.ச. நீதி.௩.௩.௬.—(௨௫. அதி. ௬) யாக்க.ய.௪. (௪) அதி.ச.ய.௪, சங்.௩.௩.௬.

தேவனுடைய சமுதத்தில் நீதிமானாவதெப்படி; ஸ்திரியிடத்திற்குப் பிறந்தவன் சுத்தமாவதெப்படி.—
௫ கேளும், அவர் சமுதத்தில் சந்திரனும் பிரகாச மில்லாதிருக்கின்றது; அவர் பார்வையில் நட சந்திரங்களும் சுத்தமுள்ளவைல்ல.—புழுவாயி ருக்கிற மனுஷனும் பூச்சியாயிருக்கிற மனுஷத் திரனும் எம்மாதிரிமென்றான்.

௨௬. அதிகாரம்.

யோபு பில்தாத்துக்கு உத்தரஞ்சொல்லித் தேவ னுடைய மகிமையை விளங்கக்காட்டல்.
௨ யோபு உத்தரமாக,—நீ எவ்வதமாகப் பெலவீ னனுக்குச்சகாயஞ்செய்தாய்; எவ்வதமாய்ப்பெ ளன்ற கையை ஆதரித்தாய்.—நீ எவ்வதமாய் ஞானமில்லாதனுக்குப் போதித்தாய்; எவ்வி தமாய் உள்ளபொருளைச் சம்பூரணமாக விளக்கி னாய்.—ஆருக்குவாக்குகளை வசனித்தாய்; உன் னிடத்தில் தோன்றிய ஆவி ஆருடையது.—சலத் தின்னீழ்மரித்தோர்களும், அவர்களுடனே இருக் கிறவர்களும் நடுங்குகிறார்கள்.—அவர் சமுதத்தில் நரகமுந் திறக்கப்பட்டிருக்கின்றது, நாசத்தின் னஸ்தானமும் மூடப்பட்டாதாயிருக்கின்றது.—அ வர் ஞானியத்தில் வடக்கைவிடுத்திருக்கிறார், அந் தரத்தில் பூமியைத் தொங்கப்பண்ணுகிறார்.—கார் மேகங்களில் சலத்தைக்கட்டிகிறார்; அதின்பாரத் தினால் மேகங்கிழியவில்லை.—அவர் தமது சிங் காசனத்தின் முகத்தை மூடுகிறார், அதின்மேல் மேகத்தைவிடுகிறார்.—ஒளியும் இருளும் ஒழி யும்வரைக்கும் அவர் சலத்தைச்சுற்றி அணைக்கி டிகிறார்.—அவர் கடிந்துகொள்ளும்பொழுது ஆ காயமண்டலத்தின் தூண்கள் அதிர்ந்து பிரயித் துக்கொண்டிருக்கின்றன.—அவர் தமது பராக்கிரமத்தினால் சமுத்திரத்தைப் பிரிக்கிறார், தமது புத்தியினால் அகங்காரிகளைச் சங்கரிக்கிறார்.—
௩ அவர் தமது ஆவியினால் ஆகாயத்தை அலங்கரித் திருக்கிறார், அவர் கரம் விளைவான சருப்பத்தை உருவாக்கிற்று.—கேளுங்கள், இவைகள் அவர் கிரியையில் மிகவுந்து சொற்பமாகும்: அவரைக் குறித்து நாம்கேட்டது எவ்வளவு அற்பம்; அவ ருடைய பராக்கிரமத்தின் முழக்கத்தை அறியவல்லவன் யாவனென்றான்.

௨௭. அதிகாரம்.

௧. யோபு தான் குற்றமற்றவனென்று சொல்லல்:
௨ தன்கபடிண்மையை வெளிப்படுத்தல்: ௩. இம்மையில் துன்மார்க்கருக்குண்டாகும் நன்மைகள் சாபமாய் முடிதல்.
யோபு திரும்புவந்தன் பிரசங்கத்தை எடுத்து,—
௨ என்னியாயத்தை விலக்கிவிட்ட தேவனும் என் பிராணனைக் கிலேசப்படுத்தின சருவவல்லவரு மாயிருப்பவர் நித்தியராஜல்,—என்சவாசம் என்

னிலும், தேவனுடைய ஆவிநாசியிலும் இருக் கும்வரைக்கும்,—என் உதிகென்மையைவசனிப் பதுமில்லை, என் நாக்குக்கபடம் பேசுவதுமில்லை.—உங்களை நீதிமாக்கென்றெண்ணுவது எனக்குத்தரமாயிருப்பதாக: என் ஆயுள்பரியந்தம் எனயதார்த்தத்தைவிட்டுவிலகமாட்டேன்.—நான் என்நீதியைக் காத்துக்கொள்வேன், அதை ஒரு பொழுதும்விடேன்: என் ஆயுள்நாளளவும் என் மனம் என்னைநிந்திப்பதில்லை.—என் சத்துருபா பிஷ்டருக்குள்ளும், எனக்கு விரோதமாயெழும் புகிறவன் துன்மார்க்கருக்குள்ளும் எண்ணப்படு வார்களாக.—கபட பொருளைக்குவித்து வைத்தா லுந் தேவன் அவன் பிராணனைக்கவர்ந்துகொள் ளும்பொழுது அவன் நம்பிக்கையென்ன.—அவ னுக்குக்கிலேசம் நேரிடுஞ்சமயத்தில் தேவன் அவனிடம் ஒலத்தைக்கேட்பாரா.—அவன் சருவ வல்லவார்மேல் மகிழ்ச்சியாயிருப்பானு; அவன் நித்தமுந் தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணு வானு.—நான் தேவனுடையசகாயத்தினால் உங் களுக்குப்போதகம்பண்ணுவேன்: சருவவல்லவ ரிடத்திலுள்ளதை நான் மறைக்கமாட்டேன்,— கேளுங்கள், நீங்களைல்லாரும் இதைக்கண்டிருக் கிறீர்கள்; நீங்கள் வீண் எண்ணக்கொள்வதென் ன.—துன்மார்க்கள் தேவனிடத்தில் பெறும் ஐக பாகமும், உபநீரவப்படுத்துகிறவர்கள் சருவ வல்லவரிடத்தில்பெறுஞ் சதந்தரமும்இதுவே.— அவன் பிள்ளைகள் வர்த்தித்தால் கட்கத்துக்கு இ ரையாவார்கள்: அவன்சந்தியார் ஆகாரத்தினால் திருத்தி பெறார்கள்.—அவனுக்கு மீதியானவர் டிகு கள் சாகுமிடத்தில் கிடப்பார்கள்: அவன் வித வைகள் அழார்கள்.—அவன் பழுதியைப்போல ஐக வெள்ளியைக்குவித்து, மண்ணைப்போலவஸ்தி ரத்தை ஆயத்தப்படுத்தினாலும்,—ஆயத்தப்படுத்த வளாம், நீதிமாதேதரிப்பான், குற்றமற்றவன்வெள் ளியைப் பகிர்ந்துகொள்வான்.—அவன்பொட்டு யு ப்பூச்சிபோலவும் காவலானசெய்யும் குடிசை யைப்போலவும், வீடுகட்டிகிறான்,—செல்வன் ஐக மகரித்திரையடைவான், அவன்சேர்க்கப்படா ன்: அவன் தன்கண்டிறப்பதற்குள்ளே ஒழிந்து போகிறான்.—சலப்பிரளயம்போலப் பயங்கரம் உல அவனை அமிழ்த்தும், இராக்காலத்தில்பெருங்கா ம்று அவனைக்கவர்ந்து கொண்டுபோய்விடும்.— கீழ்க்காற்று அவனைக்கொண்டுபோக, அவன் அ கன்றுபோகிறான்: பெருங்காற்று அவனை அவன் ஸ்தானத்தினின்றுவீசிவிடும்.—அவர் இரங்காமல் உல அவன்மேல் வீசச்செய்வார்: அவன் அவர்கைக் குத் தப்பியோடத்தேடுவான்.—சனங்கள் அவ னைப்பார்த்துக் கைகொட்டிச் சிச்சியென்று, அவனை அவனுடைய ஸ்தானத்தினின்று தூர்த்தி விடுவார்கள்.

(௬) சங்.௨௨.௬.—(௨௬. அதி. ௬.) சங்.௩௬.௩.௩.௬. ரீதி.௩௩.௩.௬. எபி.௪.௩.௬. (௭) சங்.௨௪.௨. (௮) ரீதி.௬.௩.௩. (௯) சங்.௬.௬.௭. ரீதி.௮.௨.௬. எரே.௩.௨.௬. (௧௦) யாத்.௩.௨.௬. சங்.௭.௪.௩.௬. ஏசா.௩.௬.௩.௬. எரே.௬.௬.௩.௬. (௧௧) சங்.௬.௬. ௬. ஏசா.௨.௭.௬.—(௨௭. அதி. ௨.) அதி.௬.௩.௩. ருத்.௬.௨.௩. (௧௨) ஆதி.௨.௭. (௧௩) அதி.௨.௬. (௧௪) அப்.௨.௪.௩.௬. (௧௫) மத்.௩.௬.௨.௬. லூக்.௩.௨.௩.௬. சங்.௩.௩.௩.௬. ரீதி.௬.௨.௩.௬. ஏசா.௬.௩.௬. எசேக்.௩.௩.௬. யோவா.௬.௬.௬. யாத்.௪.௬. (௧௬) உபா.௨.௩.௬. ரூசி.௬.௩.௬. (௧௭) சங்.௭.௩.௬.௬. (௧௮) ரீதி.௨.௩.௬. பிர.௨.௨.௬. (௧௯) ஏசா.௬.௩.௬. புல.௨.௬.௬.

உஅ. அதிகாரம்.

க. மனுஷர் வெண்கீசகாரியங்களில் அறிவுடைய வர்களெனக்காட்டல்: உஉ. தெய்வீக ஞானம் பெறுவது அரிதென்பதை விவரித்தல்.

வெள்ளிக்குச் சுரங்கமுண்டு, பொன்னுக்குப் புடமிடப்படும் ஸ்தானமுமிருக்கின்றது.—பூமியினின்றும் இரும்பு எடுக்கப்படும்; பித்தளை கல்வில் உருக்கி எடுக்கப்படும்.—அவர் அந்தகாரத்துக்கு ஒரு எல்லைப்படுத்தி, எவ்விடத்திலும் பூரணமாகக்காரிருளிலும் மரணநிழலிலு முன்னகற்களைத்தேடுகிறார்.—கால்நடமாடாத வெள்ளம் தேசத்தானிடத்திற் புரண்டு உவற்றி, மனுஷரை விட்டு நீங்கிப்போகின்றது.—பூமியில்நின்ற ஆகாரம்வினையும்: பூமியின்மீழ்நின்ற அக்கினியமான திரவியங்களுக்கேற்றுவிக்கப்படும்.—அதின் கற்களினின்றும் நீலரத்தினம் வினையும்: அங்கே பொற்பொடிதற்கும்.—அந்தப்பாதை எந்தப்பறவைக்குந்தெரியாது, இராசாளியின்கண் அதைக்கண்டிராது.—சிங்கக்குட்டிகள் அதை மிதித்திராது, உக்கிரசிங்கம் அதிற்சென்றிராது.—அவன் கற்பாறையின்மேல் தமதுகையைவைத்து, மலைகளை யேருடன் டேய்த்துவிடுவான்.—மலைகளுக்குள்ளே நீர்க்கால்களைவெட்டுவான்; அவன்கண் விசைமதிக்கப்படாத எந்தத்திரவியத்தையும் காணும்.—அவன் நீரோடைகளைக்கட்டுகிறான்; மறைபொருள்களை வெளியிலே கொண்டுவருகிறவருள்.—ஞானமோ, அது எங்கே கண்டடையப்படும்; புத்தியின்ஸ்தானமெங்கே.—மனுஷன் அதின்விசையறியான்; சீவனுள்ளோர்வசிக்கிறபூமியில் அதுகாணப்படாது.—ஆழமானது, அது என்னிடத்தில் இல்லையென்கின்றது: சமுத்திரமும், மென்னைட்டத்தில்லையென்கின்றது.—அதைத் தங்கத்தினால் சம்பாதிக்கமுடியாது, அதற்குக் கிரயமாகவெள்ளியைநிறுக்கவுங்கூடாது.—ஒப்பீரின் தங்கமும், விசையேறப்பெற்ற கோமேதகமும், நீலரத்தினமும் அதைப்போல விசையுள்ளவை யென்கனல்ல.—தங்கமும் பளிங்கும் அதற்கொப்பல்ல: அதற்கு ஈடாகப் பசும்பொன்னுபரணங்க வடிவங்கொடுக்க முடியாது.—புட்பராசத்திலும் ஞானம் விசையேறப்பெற்றதாதலால், பவளத்தை வகியும் முத்தையை அதற்கொப்பிடலாகாது.—கூவு தேசத்தில் வினையும் புட்பராசமும் அதற்கொப்பல்ல, அபரஞ்சிப்பொன்னும் அதனுடன் ஒப்பிடப்படலாகாது.—ஆதலால் சருவ பிராணிகளின்கண்ணுக்குமறைந்திருப்பதும் ஆகாயத்தின்பறவைகளுக்குத்தெரியாததுமாகிய ஞானம்,—உக எங்கிருந்து வருகின்றது; புத்திக்கு வாசஸ்தான உஉமெங்கே.—நாசமும் மரணமும், நாங்கள் அதின் மீர்த்தியை எங்கன்காதினால் கேட்டிருக்கிறோம் உக என்கின்றன.—தேவன் அதின்வழியை அறிவார், அதின்வாசஸ்தானமும் அவருக்கேவிளவ

கும்.—அவர் பூமியின் எல்லைபரியந்தம் தரிசிக்கசுகிறார், ஆகாய மண்டலத்தின் கீழெழ்க்குங்காணுகிறார்.—அவர் காற்றின்நிறையைஏற்படுத்தி, அடையவையிலே சுவத்தை அளந்து,—மழைக்கு உகமுறைமையையும், மின்னல் முழக்கத்துக்கு வழியையும் ஏற்படுத்தினசமயத்தில்,—அவர் அஉதைக்கண்டு பிரசித்தப்படுத்தினார்; அவர் அதை ஏற்படுத்திப் பரீட்சைபண்ணினார்.—அவர் மனுஷனைநோக்கி, கேள், கடவுளுக்குப்பயப்படுவதே ஞானம்; தீமையைவிட்டு விலகுவதே புத்தி என்பதைச்சொன்னாரென்றான்.

உக. அதிகாரம்.

யோபுதனக்கிருந்தவாழ்வை நினைத்துப்பலம்பல். பின்னும்யோபு தன்பிரசங்கத்தொடர்ச்சியாக, கஆ, சென்றுபோன மாதங்களில், தேவன் என்னை இரட்சித்த காலத்திலிருந்த நிலைமை மீண்டதுண்டானால் நலமே;—அப்பொழுது அவர்தீபம் எந்தலையின்மேல்பிரகாசித்தது, அவர் ஒளியினால்நான் அந்தகாரத்தின்வழியாய்ச்சென்றேன்;—நான்வாழ்வடைந்தகாலத்தில் தேவனுடையஇரகசியச்செயல் என்கூடாரத்தில்தங்கிற்று;—அப்பொழுது சருவவல்லமையுள்ளவர் என்னோடேயிருந்தார், என்பினைகள் என்னைச்சுற்றியிருந்தார்கள்;—நான் வெண்ணெயினால் கால் அலம்பினேன், என்னியித்தம் கண்மலை என்னெய்கதியைப் பெருகச்செய்தது;—நான் நகரவீதியால் வாசலுக்குச்சென்று, வீதியிலென்ஆசனத்தை ஆயத்தப்படுத்தினபொழுது,—வாவிபர் என்னைக்கண்டு ஒளித்துக்கொள்வார்கள்: முதியோர் எழுந்துநிற்பார்கள்.—அதிபதிகள் சம்பாஷித்தலை விட்டுத்தங்கவாயின்மேல் கையைப்பார்கள்.—பிரபுகளின் வாக்கு அடங்கிவிடும், அவர்கள் மகா அண்ணத்தோடு ஒட்டியிருக்கும்.—நான் மகஜலமிடுந் தரித்திரரையும், அநாதபிள்ளைகளையும் திக்கற்றவர்களுக்கும் விவித்தபடியினால்,—காது உககேட்டவுடனே என்னை ஆசீர்வதிக்கும்; கண்பார்த்தவுடனே எனக்குச்சாட்சிகொடுக்கும்:—நாசமடையப்போகிறவனுடைய ஆசீர்வாதம் எனக்குக்கிடைத்தது: விதவையின்மனதைக்கெம்பிரிக்கப்பண்ணினேன்.—நான் நீதியைத்தரித்து யசுகொண்டேன், அது எனக்கு வஸ்திரமாயிற்று: நான்செய்த நியாயத்தின்பு எனக்கு இராசவஸ்திரமும் கீரிடமுமாயிருந்தது.—நான் குருட மெனுக்குக்கண்ணும், முடவனுக்குக்காலுமாயிருந்தேன்.—தரித்திரருக்குப்பிதாவாயிருந்தேன்: நான் மகஅறியாத வழக்கைச் சோதித்துப்பார்த்தேன்.—நான்துன்மாரக்கணுடையகடைவாய்ப்பற்களைத் யசைதகர்த்து, அவன்பற்களினின்றும் கொள்ளப்பொருளை மீட்டுக்கொண்டேன்.—அப்பொழுது, நான் மகஎன்கூட்டில் இறந்துபோவேன், என் நான்கண்மணலைப்போல வருத்திக்கச் செய்வேனென்

(உஅ.அதி.உஉ.) பிர.எ.உச. (யக) நீதி.க.யடு.(யச)ரோ.யக.கக.கச. (யடு) நீதி.க.யக.(உஅ)உபா.ச.க. சங்.நாயக. வ. நீதி.க.எ. பிர.யஉ.யக.—(உக.அதி.க.) அதி.யஅ.க. சங்.யஅ.உஅ.(ச)சங்.உடு.யச.(ச)ஆதி.சக.யக. உபா.கஉ. யக. சங்.அக.யக.(ய)சங்.நாகஎ.க.(யக)சங்.எஉ.யஉ. நீதி.உக.யக.(யச)உபா.உச.யக. சங்.நாகஉ.க. ஏசா.டுக.யஎ. ஏபே.க.யச. க.தேச.டு.அ.(யடு)எண்.ய.கக. (யச) நீதி.உக.எ. (யஎ) சங்.டுஅ.க. நீதி.க.ய.யச. (யஅ) சங்.க.ய.க.

யெசு நேன்.—சலத்தின் ஓரத்தில் என்வேர் படர்ந்தது, இராமுமுயலும் என்கினையில் பனி தங்கிற் உயறு.—என்மகிமை செழித்தோங்கிற்று, என் வில் உக என்னையில் பெலன்கொண்டது.—அப்பொழுது சனங்கன் எனக்குச் செவிகொடுத்து, காந்து, என் ஆலோசனைக்கு மென்னமாயிருப்பார்கள்.—உஉ என்வாக்குக்கு இரட்டிக்காமலிருப்பார்கள்; என் வாக்குத் துளிதுளியாய் அவர்கள்மேல் பொழிந் உக நது.—அவர்கள் மழைக்கு எதிர்பார்ப்பதுபோல எனக்கு எதிர்பார்ப்பார்கள்; அவர்கள்பின் மழைக்கு ஆசையுள்ளவர்கள்போல எனக்காகத் உச தங்கன்வாயை அலாவுடன் திறந்தார்கள்.—நான் அவர்களைப்பார்த்து நகைத்தபொழுது அவர்கள் அதைநம்பவில்லை; என் முகபிரசன்னத்தை அந் உடுறுப்போகப் பண்ணினதுமில்லை.—நான் அவர்களுக்கு வழியைத் தெரிந்தகொண்டு பிரதானியைப்போலிருந்தேன், சேனைகளில் இராசாவைப்போல வாசம்பண்ணி, துக்கப்படுகிறவர்களை ஆற்றுகிறவனைப்போலவுமிருந்தேன்.

கூயி. அதிகாரம்.

க. யோபின் சம்பிரமம்நிந்தனையாய்முடிதல்:யெடு. அவன்வாழ்வு தாழ்வாய்மாறல்.

இப்பொழுது என்னைப்பார்க்கிலும் இவையதானவர்கள் என்னை நிந்தனைபண்ணுகிறார்கள், இவர்களுடையபிதாக்களை நான் என்மந்தையைக் காக்கும் நாய்களுடன்சேர்க்க அரோசித்துவிட்டிருப்பேன்.—முதிர்வயதாய்க்கெட்ட அவர்களுடையகைவல்லமையினால் எனக்கென்ன.—நனத்தினாலும் பஞ்சத்தினாலும்வறுமைப்பட்டு, முன்னேவெறுமையும் பாழுமாயிருந்த வனத்திற்குத் தப்பிபுடி.—துத்திச்செடிகளுக்குள்ளிருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள், குரைச்செடிகளின் வேர்களும் அவர்களுக்கு ஆகாரமாயிருக்கும்.—அவர்கள் மறுவுரினன்று தள்ளுண்டலவர்களாய்ப்போக, சனங்கன் திருடரைக் கூப்பிடுவதுபோல அவர்கள் பின்னகைக்கூப்பிட்டார்கள்.—அவர்கள் பள்ளங்களின் பிளப்புக்களிலும், பூயியின் குகைகளிலும், சன்மலைகளிலும் வசித்தார்கள்.—அவர்கள் செடிகளுக்குள்ளேயிருந்து கதறி, காஞ்சொறிகளின்கீழ் ஒதுங்குவார்கள்.—அமூர்க்கரும் நீசருமானவர்களுடைய சந்தியாராகிய இவர்கள், தேசத்தினின்றது தூரத்திலிடப்பட்டார்கள்.—நான் இப்பொழுது அவர்கள் பாய் டிண்டொருள், நான் அவர்கள் பழிமொழி.—அவர்கள் என்னை வெறுக்கிறார்கள், எனக்கு விலகித்தூரத்தில் நிற்கிறார்கள், அவர்கள் என்னைப்பார்த்து என்முக்கத்தில் துப்புகிறதற்கு அஞ்சார்கள்.—அவர் என்பந்தத்தை அவிழ்த்து, என்னைத்துன்பப்படுத்தினபடியால், அவர்களும் எனக்கு முன்பாகக் கடிவாளத்தை விட்டுவிடுகிறார்கள்.—உஉ என் வலக்கரத்தினின்றது வாலிபர் எழுந்து, என்

பாதத்தைத்தள்ளி, தங்கன் கோடானவழிகளை உயர்த்துகிறார்கள்.—அவர்கள் எவப்படாமலிருக் கும் என் பாதையைக்கொடுத்து, என் ஆபத்தை வருத்திக்கப்பண்ணுகிறார்கள்.—அவர்கள் தண்ணீரின் பெரும்பாய்ச்சல்போல என்மேல் புரண்டுவந்தார்கள், சங்காரத்தில் தங்களை உருளச்செய்கிறார்கள்.—பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகின்றன: என் மேன்மையைக்காற்றைப்போலப் பின்தொடருகின்றன: மேகத்தைப்போல என்வாழ்வு ஒழிந்துபோகின்றது.—இப்பொழுது யெசு என் ஆத்தமம் என்னில் சிந்தப்பட்டது; துக்கநாள்கள் என்னைப்பிடித்தன.—இராத்திரிகால்தெனில் என் எலும்புகள் துளைக்கப்பட்டன: என் நரம்புகளுக்கு இளைப்பாறுதலில்லை.—என் வலம் யெதிரம் என் அங்கியின் கழுத்துப்பட்டைபோல என்னை நெருக்குகிறபடியால், மிருந்தபெலத்துடனே அதைக் கழற்றவேண்டியிருக்கின்றது.—அவர் என்னைச்சேற்றில் அமிழ்த்தினார், தூளி யெயுஞ் சாம்பலும்போலானேன்.—உம்மை நோக் உய்கி ஒலமிடுகிறேன், நீர் செவிகொடுக்கிறதில்லை: நான் நிற்கிறேன், நீர் என்னைக் கடைச்சிக்கிறதில்லை.—நீர் எனக்குக் குரூரமாயிருக்கிறீர்: நீர் உமது கை வல்லபத்துடன் என்னை எதிர்த்து வி ரோதிக்கிறீர்.—என்னை நீர் எடுத்துக்காற்றின்மே உஉலேற்றிவைக்கிறீர்; நீர் என்சத்துவத்தை உருகப்பண்ணுகிறீர்.—நீர் மரணத்திற்கும், சேவனுள் உகனோர் யாவருக்கும் நியமிக்கப்பட்ட வீட்டிற்கும் என்னைக்கொண்டுபோய் விடுவீரென்றறிவேன்.—அவர் பிரதேவறைக்குத் தமதுகையை உச ஒங்கமாட்டார்; அதின்சங்காரத்தில் காக்கப்படுவேன்.—உபத்திரவப்பட்டவன் நிமித்தம் நான் உடு அழவில்லையா; திக்கற்றவனியித்தம் என்னுள்ளத்துக்கிக்கவில்லையா;—நான் நன்மைக்குக்காத் உக திருக்கத் தீமைநேரிட்டது: நான் ஒளியை அபேட்சிக்க இருள்வந்தது.—என்குடல்கள்பொங் உஎகின, அவைகளுக்கு அமைதியில்லை: துக்கநாள்கள் எனக்குநேரிட்டன.—நான் வியாகுலப்பட்ட உஅடுச்சூரியனில்லாமல் திரிந்தேன்: நான் எழுந்து சபையிலே புலம்பினேன்.—நான் நககங்களுக்குச் சகோதரனும், கோடநாளுக்குத் தோழனுமாயிருக்கிறேன்.—என்தோல் கறுத்திருக்கின்ற கூயது, என் எலும்புகள் உஷ்டணத்தினாலே தகிக்கப்பட்டன.—என் சுரமண்டலம் புலம்பலாக கூகவும், என் கின்னரம் அருகிறவர்களுடைய சுரமாகவுமாறிவிட்டன.

கூக. அதிகாரம்.

க. யோபு தன் சத்தநடைகாட்டல். நான் என் கண்களுடன் உடன்படிக்கைபண்ணினேன்; இனி நான் ஒருகண்ணிகைமேல் சிந்தைவைப்பதேது.—உன்னதத்திலுள்ள தேவனி உடத்தினின்றது என்னபங்கு, உன்னதத்திலிருக்கி

(யெசு) அதிக.யெசு.யெசு. சங்.கூக. எரே.யெசு. (உய) ஆதி.சக.உச. (உக) சக.யெசு.—(கூய) அதிக.கூ. அதிக.யெசு. சங்.கூ.யெடு. புல.கூ.யெசு.சக. (ய) உபா.உகூ.க. மத்.உச.கஎ. (யெசு) சங்.சஉச. (உக) எபி.கூ.உஎ. (உடு) சங்.கூ.யெசு. யெசு. ரோ.யெடு. (உச) எரே.யெடு. (உஅ) சங்.கூ.யெசு. (உக) சங்.ரஉச. (கூய) சங்.யெசு.யெசு. சங்.ரஉச.—(கூக. அதிக. க.) மத்.யெசு.

ற சருவவல்லவரிடத்தில் என்ன சுதந்தரம்.—
 ௩ துன்மார்க்கருக்கு நாசம் வராது; தூர்க்கிரியைக்
 காரருக்குப் பயங்கரமான தண்டனையுண்டாகா
 ச தா.—அவர் என் நெறிகளைப்பார்த்து, என் கால
 ௫ டிகளையெல்லாம் எண்ணுகிறாரல்லவா.—நான்
 வஞ்சகமாய் நடந்தாலும், என் கால் கபடஞ்
 ௬ செய்யவிரந்தாலும்,—தேவன் நீதியுள்ளதரா
 சில் என்னை நிறுத்து, என் நேர்மையை அறிவா
 ௭ ராக.—என்னடை நெறிதப்பிச்சரிந்து, என் இரு
 தயம் என் கண்வழியேசென்று, என்கையில்யா
 தாகிலும் ஒட்டிக்கொண்டிருந்ததுண்டானால்,—
 ௮ நான் விதைத்ததை மற்றவன் அனுபவிக்கக்கட
 ௯ வன்; என்விளைவு நாசமாகக்கடவது.—எனம
 னம் ஸ்திரியினால்மயங்கி, என் அயலான் வாச
 விடத்தில் நான் மறைந்திருந்ததுண்டானால்,—
 ௧௦ என் மனைவிபிறருக்கு மா அரைப்பாளாக, பிறர்
 ௧௧ அவளை அனுபவிப்பார்களாக.—இதுவேபெரிய
 துரோகம்; நியாயாதிபதிகள் தண்டிக்கத்தக்க அ
 ௧௨ டித்திரமம்.—இது நாசம்வரைக்கும் பட்சித்து,
 என் சகலபொருளையுஞ்சங்கரிக்கும் அக்கினி.—
 ௧௩ என் பணிவிடைக்காரனாகிலும் என் பணிவி
 டைக்காரியாகிலும் என்னுடன் விவாதஞ் செய்
 தபொழுது, நான் அவர்கள் நியாயத்தைத்தள்ளி
 ௧௪ யிருந்ததுண்டானால்,—தேவன் எழுந்திருக்கும்
 பொழுது நான் என்னசெய்வேன்; அவர் விசா
 ரிக்கும்பொழுது நான் என்ன உத்தரங்கொடுப்
 ௧௫ பேன்.—என்னைக் கருப்பத்தில் சிருஷ்டித்தவர்
 அல்லவா அவனையுஞ்சிருஷ்டித்தார்; ஒருவர் அல்
 லவா எங்களைக்கருப்பத்தில் உருவாக்கினார்.—
 ௧௬ தரித்திரர் வேண்டினதைக் கொடாமல் மறுத்து,
 விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்
 ௧௭ ணி.—அநாதபிள்ளைகளுக்குப் புசிக்கக்கொடா
 மல் என் ஆகாரத்தை நான்மாத்திரம்புசித்தேன.—
 ௧௮ என் சிறுவயதுமுதல் பிதாவைப்போலான என்
 னுடன் அவன் வளர்ந்தானே, என் மாதாவின் க
 ருப்பத்திற்குன்றிய நான்முதல் அவனைக் காப்
 ௧௯ பற்றினேனே.—வஸ்திரமில்லாமல் நாசமடைகி
 ரவனையும், உடுப்பில்லாத ஏழையையுங் கண்ட
 ௨௦ பொழுது,—அவன் இடை என்னைப்புழாமல்,
 அவன் என் ஆட்டமையினால் அணங்கொள்ளாம
 ௨௧ லிருந்ததும்,—நியாயஸ்தலத்தில் எனக்கு அதிகா
 ரம்உண்டென்றறிந்து, அநாதபிள்ளைக்குவிரோத
 ௨௨ மாய் என்கைஒங்கினதுமுண்டானால்,—என்தோ
 ளின் எலும்பு முறிந்துபோவதாக, தோளின் சந்
 ௨௩ தைவிட்டு என் கை சரிந்துபோவதாக.—தேவ
 னால்வரும்நாசம் எனக்குப்பயங்கரமாய்த்தோன்
 ௨௪ றிற்று, அவருடையமகத்துவத்தைத்தாங்க என்னு
 லே முடியாது.—பொன்னில் நான் நம்பிக்கை
 வைத்து, நீயே எந்தஞ்சமென்று நான் பொன்

னுக்குச் சொன்னதும்,—என் பொருள் மிகுதி உடு
 யென்றும், என்கைமிகவுஞ்சம்பாதித்துக்கொண்
 ௨௫ டென்றும் நான்களிகூர்ந்ததும்,—பிரகாசிக்கிற உச
 ருரியினையும், ஒளியோடு உலாவுகிற சந்திரனை
 யும் நான்காண்கிறபொழுது,—என்மனம் இரகசி உச
 யமாய் மயங்க, என்வாய் என்கையை முத்தஞ்
 ௨௬ செய்ததுமுண்டானால்,—இதுவும் நியாயாதிபதிஉ
 கள் தண்டிக்கத்தக்க துரோகமாயிருக்கும்: அதி
 னால் உன்னதத்திலிருக்கிற தேவனை நான்மறு
 தலிப்பேன்.—என்சத்துருவின் ஆபத்திலேநான் உச
 சந்தொஷப்பட்டேன; தீமை அவனுக்கு நே
 ௨௭ ரிட்டசமயத்தில் நான்களிகூர்ந்தேன.—அவன் கூய்
 பிராணனுக்குச் சாபம்கொடுக்கவேண்டும்எனவா
 ௨௮ ம்பாவஞ்செய்ய நான்விடவில்லை.—ஆ, அவன் கூச
 மாமிசத்தைப் புசிக்கக்கிடைத்தால் நலம், நமக்
 குத்திருத்தியில்லையென்று என் குடும்பத்தார்
 ௨௯ சொல்வதுண்டா.—பரதேசி வீதியில் இராத்தல் கூச
 காதபடி, நான் வழிப்போக்கனுக்கு என்வாச
 ௩௦ லைத்திறந்துவிட்டேன்.—என்னெஞ்சத்தில் என் கூச
 அதிக்கிரமத்தை ஒளித்ததினால் நான் ஆதமைப்
 போல என்பாவத்தை மூடினேன.—நான்பெரி கூச
 ய சனக்கூட்டத்தாருக்குப் பயந்தும், அந்தந்த
 ௩௧ யமிசத்தாருடைய ஏச்சினிமிடத்தில் வியாசுலம்
 பட்டும் இருப்பதினால், நான் மெளனமாகி என்
 வாசவினின்று புறப்படாமல் இருந்தேன.—ஆ, கூசு
 ௩௨ ஒருவன் என் வழக்கைக்கேட்டால் நலமாகும்,
 கேளுங்கள், சருவவல்லமையுள்ளவர் எனக்கு
 ௩௩ உத்தரங்கொடுப்பதும், என் எதிராளி என் தோ
 ஷபத்திரம் எழுதுவதும் எனக்கு விருப்பம்.—
 ௩௪ நான் அதை என் தோளின்மேல்வைத்து, ஒருமு கூச
 டியைப்போல என் தலையின்மேல்தரித்துக்கொள்
 வேன்.—அவருக்கு என் நடைகளின் தொகை கூச
 ௩௫ யைத் தெரிவிப்பேன்; ஒருபிரபுவைப்போல் அ
 வர்சமீபத்தில்போவேன்.—என்நிலம்எனக்குவி கூசு
 ரோதமாய் ஒலமிடுவதும், அதின் உழவுசால்கள்
 ௩௬ அழுவதும்,—நான்பணங்கொடாமல்அதன்பல கூச
 னை அனுபவித்ததும், அதின்காரியக்காரரின் பிரா
 ணனை நான் கவர்ந்துகொண்டதுமுண்டானால்,—
 ௩௭ கோதுமைக்குப்பிரதியாகக்கருக்கும், வாற்கோ சயி
 துமைக்குப் பிரதியாகக்களையும் முளைக்கக்கட
 ௩௮ வனவென்றான். யோபின்வாக்குகள்முடிந்தன.

கஉ. அதிகாரம்.

க. இலியூவின் விருத்தாந்தர் தெரிவித்தல்: க. அ
 வன் பிரசங்கத்தின் ஆரம்பம்: டக. இவன் யோ
 பையும்அவன்சிறிநெகிதரையுங்கண்டித்தல்: டக.
 தானும் பேசவிருப்பல்.

யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடி ச
 யினால், அந்த மூன்றாமனுஷரும் அவனுக்கு உத்
 தரஞ்சொல்வதைவிட்டுவிட்டார்கள்.—அதினால் உ

(ச) உ.நாளா. டக.க. நீதி. டு.உக. எரே.கஉ. டக. (எ) எண். டு.கக. பிர. டக.க. எசேக்.கக. மத். டு.உக. (அ) லே
 வீ.உக. டக. உபா.உஅ.கய. (ய) உ.சாமு. டக.உக. எரே.அ.ய. (யக) ஆதி.கஅ.உச. உபா.உஉ.உஉ. (யச) சந்.சச.
 உக. (யடு) நீதி.யச.கக. மல்.உ.ய. (உக) ஏசா.யக.க. யோவே.க.யடு. (உச) மாற்.ய.உச. க.திமோ.க.யஎ. (உடு)
 சந்.கஉ.ய. நீதி.யக.உஅ. (உச) உபா.ச.யக. எசேக்.அ.யக. (உக) நீதி.யஎ.டு. (கய) மத்.டு.சச. ரோ.யஉ.யச.
 (கஉ) ஆதி.யக.உக. ரோ.யஉ.யக. எபி.யக.உ. க.பேதரு.ச.க. (கக) ஆதி.கஅ.யடு. நீதி.உஅ.யக. ஒளி.க.எ. (கச)
 யாத்.உக.உ. (கக) யாக்.டு.ச. க.இரா.உக.யஅ. (சய) ஆதி.க.யஅ.—(கஉ. அதி.உ.) ஆதி.உஉ.உக.

ராயின் வயிசத்திலுள்ள பூசியனாகிய பரகேவின் புத்திரான இலியூவின் கோபமூண்டது: யோபு தேவனைப்பார்க்கிலும் தன்னை அதிக நீதியுள்ளவனாக நினைத்தபடியினால் அவன்மேல் இவன் கோபமூண்டது.—யோபின் சிநேகிதர் மூவரும் அவன் வாக்குக்கு உத்தரம் கொடுக்கவல்லவரல்லாகிருந்தும் அவனைக்குற்றவாளியென்று தீர்த்தபடியினால், அவர்கள்மேலும் இவன்கோபமூண்டது.—அவர்கள் தன்னிலும் அதிக வயதுள்ளவர்களானபடியினால் யோபு பேசினுமுடியும்வரைக்கும் இலியூ பொறுத்திருந்தான்.—அம்மூன்றுபேருடையவாயினும் உத்தரமில்லையென்று இவன் கண்டபொழுது, இவன் கோபமூண்டது.—ஆதலால் பூசியனாகிய பரகேவின் புத்திரான இலியூ உத்தரமாக, நான்கொருசு வயதுள்ளவன், நீங்கள் கோமிகளும் முதிர்ந்தவர்கள்; அதினியித்தம்நான் பயந்து உங்களிடத்தில் என்மனதை வெளிப்படுத்த அஞ்சினேன்.—முதியோர்பேசவும், அதிகவயதுள்ளவர்கள் ஞானம் போதிக்கவும் வேண்டுமென்றேன்.—ஆனாலும் மனுஷனுக்கு ஒரு ஆவியுண்டு: சருவவல்லவருடைய சுவாசம் அவர்களுக்கு ஞானங்கொடுக்கின்றது.—பெரியோர்கள் எவரும் ஞானமுள்ளவர்களல்ல: முதியோர்எவரும் நியாயத்தீர்க்கவல்லவர்களல்ல.—ஆதலால், என்வாக்குக்குச் செவிகொடுக்கன், நானும்எனக்கெதிர்த்த வெளிப்படுத்தவேனென்றேன்.—நான் உங்களுடைய வாக்குகளுக்குக் காத்திருந்தேன்; நீங்கள் உத்தரங்கொடுக்கும்படி முயலுகையில் நான் உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.—நான் உற்றுக்கேட்டேன், கேளுங்கள், நான்கள் ஞானத்தைப்பற்றேமென்று நீங்கள் சொல்லாதபடி,—யோபின்மேல் குற்றஞ்சுமத்தவும், அவர்வாக்குகளுக்கு உத்தரஞ்சொல்லவும், உங்களில் ஒருவராலும் முடியாமற்போயிற்று: மனுஷனல்ல, தேவனே அவரைவீழ்த்தினார்.—யெசு அவர் எனக்கு விரோதமாய்த் தமதுவாக்குகளைப்பிரயோகிக்கவில்லை: நான் உங்களவாக்குகளினால் அவருக்கு உத்தரங்கொடுக்கமாட்டேன்.—யெசு அவர்கள் பிரயித்து, பின்னும் உத்தரங்கொடுக்கவில்லை: அவர்கள் வசனிப்பைவிட்டுவிட்டார்கள்.—நான் எதிர்பார்த்தேன், அவர்கள் உத்தரம் கொடாமல் பேசாதிருந்தபொழுது,—நான்வாக்குகளினால் நிறைந்திருக்கிறேன், என்னுள்ளத்திலுள்ள ஆவியே என்னை நெருக்கி எவுகின்றது.—ஆதலால் நான் என்பட்சத்தில் உத்தரங்கொடுப்பேன், நானும் என் மனதை வெளிப்படுத்துவேன்.—கேளுங்கள், என்னுள்ளம் அடைக்கப்பட்ட திராட்சாசம்போலிருக்கின்றது; புதுத்துருத்திகளைப்போலப் பீறுண்டுபோகப்பார்க்கின் உயிற்று.—எனக்காறுதலாகும்படி நான் வசனிப்பேன், என்னுட்களைத்திறந்து உத்தரம் கொடுப்பேன்.—நான், ஒருவனுடைய முகத்தைப்பாரா

மலும், மனுஷனுக்கு இச்சகமாய் ஸ்துதிபேசாமலும், இருப்பேனாக.—நான் முகத்துதிசெய்ய அ உஉறியேன்; என் சிருஷ்டிகர்த்தா என்னைச்சேக்கிரமாய் எடுத்துக்கொள்ளுவார்.

௩௩. அதிகாரம்.

௧. இலியூ தேவனுக்குப் பிரதிநிதியாய் யோபுக்கு நியாயங்காட்டல்: ௮. தேவன் மகத்துவமுள்ளவராதலால் தமது அப்பிராயத்தை மனிதனுக்குக்காட்டுவது தகாதென்று சொல்லல்: ௧௪. தேவன் தரிசனங்களினாலும், உபத்திரவங்களினாலும் வேதோபதேசத்தினாலும், மனுஷனை புணர்த்தல்: ௩௧. யோபை உற்றுக்கேட்க எவல்.

யோபே, என் வாக்கைக்கேளும், என் சகலவாக்கியங்களுக்குஞ் செவிகொடுக்கும்படி வேண்டுகிறேன்.—கேளும், நான் இப்பொழுது வசனிக்கத்தொடங்குகிறேன், என் வாயிலுள்ள காசொல்லுகின்றது.—என் வாக்குகள் என்மனச்சுத்தத்தின்படிபிறக்கும்: என்னுட்கள் ஞானத்தை வெளிப்படையாகப் போதிக்கும்.—தேவனுடைய ஆவி என்னைச்சிருஷ்டித்தது, சருவவல்லவருடைய சுவாசம் எனக்குயிரத்தந்தது.—உம்மாத்ருமொகில் எனக்குத்தரம்சொல்லும், நீர் ஆயத்தமாகி எனக்குமுன்னிருக்கொள்ளும்.—கேளும், நானும் உம்மைப்போலத் தேவனுடைய ஞானவன், நானும்மண்ணினால் உருவாக்கப்பட்டேன்.—கேளும், என்பயங்கரம் உம்மைப்பயப்படுத்தமாட்டாது, என் கரம் உம்மேற் பாரமாயிராது.—நான்கட்டளைமீறாதசுத்தமுள்ளவன், நான்குற்றமற்றவன்; என்னிடத்தில் அதிகிரமமில்லை.—கேளும், என்னிடத்திலேகுற்றம்பிடிக்கப்பார்க்கிறார், என்னைத்தமக்குச் சத்தருவாக என்னிக்கொள்ளுகிறார்.—அவர் என்காலைத்தொழுவிலேமாட்டி, என்னுடைய எல்லாகெழிகளையும் உற்றுப்பார்க்கிறாரென்று, என்காலைவெறிகீர்சொன்னீர், உமது வாக்கின் சத்தத்தை நான் கேட்டேன்.—கேளும், நீர் இதிலே நீதியுள்ளவரல்ல: நான் உத்தரமாக, மனுஷனிலும் தேவன் பெரியவரென்று உமக்குச் சொல்லுகிறேன்.—நீர் அவரோடே ஏன் வாதுபண்ணுகிறீர்; அவர் தமது கிரியைகளின் காரணங்களைச் சொல்லுகிறதில்லை.—படுக்கையிலே தூங்கும் மனுஷர்மேல் கனநித்திரைவா, சொப்பனத்திலும், இராத்தரிசனத்திலும்,—தேவன் ஒருமுறை இருமுறை பேசுகிறார், மனுஷனோ அதைக்கிரிக்கிறதில்லை.—அவர் மனுஷன் தன்னை எவுக்காரியத்தை விட்டுத்திரும்பி, அவனிடத்திலுள்ள அகங்காரத்தை நீக்கும்படிக்கு,—அவர் மனுஷருடைய காலைத் திறந்து, அவர்கள் உபதேசத்துக்கு முத்திரையிடுகிறார்,—அவன் பிராணனைப் பாதுகாத்துக்கு விவிலக்கி, அவன் சேவனைப்பட்டயத்திற்குத்தப்புவிலக்கிறார்.—அவன் படுக்கையிலேவருத்தத்தினால்

(௧)அதி.யெ.யி.(௮)க.இரா.க.யெ. நீதி.உ.சு. பிர.உ.உ.சு. தானி.க.யெ. மத்.யெ.உ.இ.யாக்.க.இ.(௧)க.கொரி.க.உ.க. (யெ)எரே.க.உ.க. க.கொரி.க.உ.க. (உச)லேவி.யெ.யெ. உபா.க.யெ. நீதி.உ.ச.உ.க. மத்.உ.உ.யெ.—(௩௩.அதி.ச.) ஆதி.உ.எ. (யெ) அதி.யெ.உ.எ. (யெ) எசா.ச.இ.க. (யெ) எண்.யெ.உ.சு. (யெ) சங்.க.உ.யெ. (யெ) அதி.க.க.யெ.யெ.

வாதைப்படுகிறான், அவன் எல்லாப்புகள் முழுவுடையதும்வேதனைப்படுகின்றன.-அதிஞல்அவன்பிராணன்ஆகாரத்தையும்,அவன் ஆத்தமம்சுவையுள்உகஸ்பதார்த்தத்தையும்அரோசிக்கும்.-அவன் மாயிசும்அழிந்துகாண்ப்படாமற்போகின்றது;மறைவாயுள்ள அவன் எல்லாப்புகள் வெளிப்படுகின்றன.-உஉ அவன் ஆத்தமம்பாதானத்திற்கும், அவன் பிராஉகணன் ஆசருக்கும் சமீபிக்கின்றன.-அப்பொழுது அவருடைய நீதியை மனுஷனுக்குத்தெரிவிக்கிறதற்கு ஆயிரவருக்குள்ளே போதகளுகிய தாஉபதனெருவன் காணப்படுவானாகில்,-அவர் தயை செய்துபாதானத்திலிறங்காதபடி இவனை விடுவியும்,நான் பிராயச்சித்தங்கண்டுபிடித்தேனென்றுஉஞ்சொல்லுவார்.-அதிஞல் அவன்மாயிசம்பின்பீயுடைய மாயிசத்தையார்ச்சித்தும் செழுவையுள்ளதாகும்: திரும்பவும் சிறுவயதுள்னவனாவான்:-உக அவன் தேவ னிடத்திற் பிரார்த்திக்கும்பொழுது அவர் அவனுக்குத்தயைசெய்வார்:அவன் மகிழ்ச்சியோடும் அவர் முகத்தைக்காண்பான்: அவர்மனுஷனுக்கு அவன்நீதிக்கேற்கப்பலனைப்பார்.-உஎ அவர்மனுஷரை நோக்கிப்பார்க்கிறார், அவர்களில் யாவனெருவன் நான் பாவஞ்செய்தேன்,நீதியைப்பூரட்டினேன், அதிஞல் எனக்கு ஒருபலஉஅனுமில்லையென்றுசொல்லுவானாகில்,-அவர் அவன் ஆத்தமம்பாதானத்திற் இறங்காதபடி இரட்சிப்பார்,அவன் பிராணன் ஓளியைத்தரிக்கும்.-உக கேளும்,மனுஷனுடைய ஆத்தமம் சீவனுள்ளோரின் ஓளியினால் பிரகாசம் பெறும்பொருட்டு அகலதைப் பாதானத்திற்கு விலக்கும்படி,-தேவன் மனுஷனுக்கு அடிக்கடி இவைகளைல்லாவற்றைககயுஞ் செய்துவருகிறார்.-ஆ, யோபே, சிந்தித்து, எனக்குச்செவிகொடும்: நான் பௌசப்போகிறேகஉன், மெனனமாயிரும்.-நீர் நீதிமனனப்பதை வினக்கப்பண்ண நான் விரும்புகிறேன்: சொல்லகக ஏதாயினும் இருந்தால் உத்தரஞ்சொல்லும்.-இவ்லையெனில், மெனனமாயிருந்து எனக்குச்செவிகொடும், நான் உமக்கு ஞானத்தைப் போகிப்பேன் என்றான்.

௩௪. அதிகாரம்.

க. இவியு தேவனுக்குப்பிரதிநிதியாகியோபின் குற்றத்தைவெளிப்படுத்தல்: டி. சருவவல்லமையுள்ள தேவன் அநியாயஞ்செய்யக்கூடாதெனக்கூட்டல்: கக. மனுஷன் தேவனுக்குமுன் தன்னைத்தாழ்த்துவது கடமையெனக்கூட்டல்: க௪. இவியு யோபைக்கடிந்துகொள்ளல்.

உ. பின்பு இவியு வசனிக்கத்தொடங்கி,-புத்திமான்சனே, என்வாக்குகளைக்கேளுங்கள்: ஞாகனவான்களே, எனக்குச்செவிகொடுங்கள்.-நா

உணவுப்பொருளை ருசிப்பதுபோலக் காதுவாக்குகளைப் பரீட்சிக்கும்.-நமக்குள்ளே நியாயம் விசாரிப்போம்: நன்மையின்னதென்று நிச்சயிப்போமாக.-நான்நீதிமான்: தேவன் என்நியாயத்தைவிலக்கினார்.-நான் என் நியாயத்துக்கு விரோதமாகப்பொய்சொல்வனே; பாவமின்றி நான் அகோரிகலேசம் அனுபவிக்கிறெனன்று யோபுசொன்னாரே.-யோபுக்கு ஒப்பானவனார், அவர் சலத்தைப்போலப் பரிசாசத்தைக்குடிக்கிறார்.-அவர் தூர்க்கிரியைக்காரரோடுட்டங்கடி, துன்மார்க்கரோடு திரிகிறார்.-மனுஷன் தேவனைப்பிரியப்படுத்துவதினல் அவனுக்கு இலாபமென்னவென்றுசொன்னார்.-ஆகையால் புத்திமான்சனே, எனக்குச்செவிகொடுங்கள்: தூர்க்கிரியை தேவனுக்கும் பாவம், சருவவல்லவருக்கும் தூரம்.-மனுஷனுடைய கிரியைக்கேற்க அவர் அவனுக்குப்பலன் அளிப்பார், ஒவ்வொரு மனுஷருந் தங்கள் தங்கள் நெறிக்கேற்கப்பலன் அனுபவிக்கும்படிசெய்வார்.-தேவன் ஒருபொழுதும் பாவஞ்செய்யார், சருவவல்லமையுள்ளவர் அநியாயஞ் செய்தமூட்டார்.-பூமண்டலத்தின் கர்த்தத்துவபாரத்தை அவருக்குக் கொடுத்தவன் யாவன்; பூலோகமுழுவதையும் ஒருங்குபடுத்தினவன் யாவன்.-அவர் மனுஷனுக்கு விரோதமாய்த் தமதுமனதைத்திருப்பி, அவன் ஆவியையும் சுவாசத்தையுந்தம்மிடத்திலேசேர்த்துக்கொண்டால்,-மாயிசமெல்லொலாம் ஏகமாய் அழிந்துபோம், மனுஷன் திரும்பவுமண்ணாவான்.-உமக்குப்புத்தியுண்டானல் இதைக்கேளும்: என் வாக்குகளின் சத்தத்துக்குச்செவிகொடும்.-நியாயத்தை வெறுக்கிறவன் அரசானலாமா; மகா நீதிபராமேல் குற்றஞ்சமத்துவீரா.-அரசனைநோக்கித் துன்மார்க்களையென்றும், பிரபுகளைநோக்கி அவப்பத்தரெயென்றுஞ்சொல்லத்தனியலாகுமா.-அப்படியிருக்க, பிரபுகளின் முகத்தைப்பாராமலும் ஏழையிலும் ஐசுவரியவாளை அதிகமாய் எண்ணுமலுயிருக்கிறவரைநோக்கி இப்படிச்சொல்லலாமா; இவர்களைல்லாரும் அவர் கைக்கிரியையாயிருக்கிறார்கள்.-அவர்கள் சடிதியில் சாவார்கள், சனங்கள் யாவரும் நடுச்சாமத்தில் வியாசுலப்பட்டு ஒழிந்துபோவார்கள்: தோன்றாத கையினால் பராக்கிரமசாலிகளும் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.-மனுஷனுடைய நெறிகளில் அவர் கண்ணோட்டமாயிருக்கிறார், அவனுடைய எல்லா நெறிகளையும் காண்கிறார்.-தூர்க்கருமக்காரர் ஓளித்துக்கொள்ளும்படிக்கு ஒரு இருளும் மரண நிறமில்லை.-மனுஷன் தம்மோடு வழக்காடும்படி

(உய) சங்.௧௧.௨௪. (உஎ) உ.சாமு.௨௨.௧௩. நீதி.௨௮.௧௩. ஓரல்.௩௩.௨௧. க.யோவா.க.௧. ரோ.௧.௨௧. (உ௧) சங்.௩௬.௧௩. (௩௨) எசா.௧௮.௨௪. (௩௩) சங்.௧௩.௨௧.-(௩௪) அதி. ௩. அதி.௨௨.௨௧. (௪) அதி.௧.௨௪. அதி.௨௧.௨௧. அதி.௨௩.௨௧. (௬) அதி.௧.௨௨.௨௩.௧௩. மல்.௩.௨௪. (௮) ஆதி.௨௪.௨௩. சங்.௧௩.௨௪. ரோ.௧.௨௪. (௧௧) சங்.௧௨.௨௨. நீதி.௨௪.௨௨. எசே.௧.௩௩.௨௨. மத்.௨௪.௨௪. ரோ.௨.௧. உ.கொரி.௩.௨. க.பேதுரு.௧.௨௪. வெளி.௨௨.௨௨. அதி.௨.௩. (௨௪) சங்.௧௪.௨௧. (௨௩) ஆதி.௩.௨௧. பிர.௨.௨.௪. (௨௪) ஆதி.௨௪.௨௩. உ.சாமு.௨௧.௧. (௨௮) யாத்.௨.௨.௨௪. (௨௯) உபா.௨.௨௪. அப்.௨.௧௪. ரோ.௨.௨.௧. கலா.௨.௧. எபே.௧.௧. கொலோ.௧.௨.௩. க.பேதுரு.௧.௨௪. (௨௧) சங்.௧௪.௨௩. நீதி.௩.௨௧. எரே.௨.௧.௨. (௨௨) சங்.௧௩.௨. ஆமோ.௧.௨.௧. எபி.௨.௧.௩.

தேவன் அவனுக்கு இடங்கொடுக்கமாட்டார்.—
 ௨௪ அவர் எண்ணிறந்த பரக்கிரம சனங்களைக்கண்ட
 ௨௫ துண்டமாக்கி, அவர்கள் ஸ்தானத்தில் வேறு
 ௨௬ சனங்களை நிலைப்படுத்துவார்.—அவர்களுடைய
 ௨௭ கிரியைகளை அவர் அறிவார், இராக்காலத்தில்
 ௨௮ அவர்களைக் கவிழ்த்தவியெகிரார், அதிலால் அவர்
 ௨௯ கள் நொறுக்கப்படுவார்கள்.—அவர்கள் அவரு
 ௩௦ டைய நெறிகளில் ஒன்றையும் எண்ணாமல் அ
 ௩௧ வரைவிட்டுத் திரும்பினபடியினால்,—எவர்களும்
 ௩௨ காணத் துன்மார்க்கரைப்போல அவர்களை அ
 ௩௩ டிகிரார்.—அவர்கள் எளியவர்களுடைய ஒலம்
 ௩௪ அவரிடத்திற் சேரும்படி பண்ணுகிறார்கள், அவ
 ௩௫ ர் உபத்திரவப்படுகிறவர்களிடம் ஒலத்தைக்கே
 ௩௬ டுகிறார்.—சனங்கள் உபத்திரவப்படுவதற்கேது
 ௩௭ வாய், துன்மார்க்கர் அரசாளாதபடிக்கு,—அவர்,
 ௩௮ ஒரு சாகியாருக்காகிலும் மனுஷன் ஒருவனுக்காக
 ௩௯ ிலும், அவர் செனக்கியத்தைத்தந்தால், கிலேசப்
 ௪௦ படுத்துகிறவன் யாவன்; அவர் தமது முகத்தை
 ௪௧ மறைக்கும்பொழுது, அவரைத் தரிசிக்கக்கூடிய
 ௪௨ வன் யாவன்.—நான் தண்டனை பெற்றேன், இ
 ௪௩ னிப் பாவஞ்செய்யமாட்டேன், நான் அறியாத
 ௪௪ தை எனக்குப் போதித்தருளும்.—நான் பாவஞ்
 ௪௫ செய்திருந்தும் இனிச் செய்யமாட்டேனென்று
 ௪௬ இப்படித் தேவனை நோக்கிச்சொல்வது தகு
 ௪௭ மல்லவா.—உமது மனதிற்படியே வாய்க்குமா;
 ௪௮ நீர் சம்மதித்தாலும் சம்மதியாதிருந்தாலும் நான்
 ௪௯ அல்ல, அவரே உமது கிரியைக்கேற்கப்பலனளிப்பார்;
 ௫௦ ஆதலால் உமக்குத் தெரிந்ததைச் சொல்லும்.—
 ௫௧ புத்திமான்கள் எனக்குச் சொல்லுவார்களாக, ஞான
 ௫௨ வான்கள் என்வாக்கைச் சிந்திப்பார்களாக.—
 ௫௩ யோபு புத்தியினமாய்ப்பேசினார், அவர் வாக்குக
 ௫௪ ளிலே ஞானசாரமில்லை.—யோபு தமது பாவத்
 ௫௫ துடனே மீறுதலைக்கூட்டிக்கொண்டார், எங்கள்
 ௫௬ மத்தியில் கைகொட்டித் தேவனுக்கு விரோத
 ௫௭ மாய் அநேக வாக்குகளை வசனித்தார்.—ஆதலால்
 ௫௮ பாவிகள் பட்சத்திற் சொல்லிய உத்தரங்களினி
 ௫௯ மித்தம், முடிவுகாணும்வரைக்கும், அவர் பரீட்சி
 ௬௦ க்கப்படுமபடி விரும்புகிறேனென்றான்.

௩௬. அதிகாரம்.

௩. தேவ மகிமையுணர்த்தல்: ௧. மனஸ்தாபத்தி
 ௨ ன்று பாவமன்னிப்புக் கிடையாதெனல்.
 ௩ பின்னும் இவியூ,—பாவம் நீங்குவதிலால் எனக்
 ௪ கென்ன பலன் எனக்கு வரும் இலாபமென்ன
 ௫ வென்று சொன்னீர்.—இன்னுந் தேவனுடைய
 ௬ நீதியைப்பார்க்கிலும் உமதுநீதி அதிகமென்று நீர்
 ௭ சொன்னது நலமென்று எண்ணுகிறீர்.—நான்
 ௮ உமக்கும், உம்மோடிருக்கிற உமது தோழருக்
 ௯ கும் உத்தரங்கோடுப்பேன்.—ஆகாயமண்டலங்
 ௧௦ களை அண்ணாந்துபாரும்; உம்மைப்பார்க்கிலும்

உயர்ந்திருக்கிற மேகங்களைநோக்கும்.—நீர் பா
 ௧ வஞ்செய்தால் அவருக்கு என்னகஷ்டஞ்செய்
 ௨ யக்கூடும்; உமது அதிகிரமங்கள் பெருகினால்
 ௩ அவருக்கென்ன செய்வீர்.—நீர் நீதியானிருந்
 ௪ தால் அவருக்கென்னகொடுக்கிறீர்; அவர் உம
 ௫ து கையினின்று என்ன வாங்குகிறார்.—உம்மு
 ௬ டைய தூர்க்கிரியை உமக்கொப்பான ஒரு மனு
 ௭ ஷனுக்குத் நீமையாய் முடியவுக்கூடும்; உம்மு
 ௮ டைய நீதி மனுபுத்திரனுக்குப் பலன் தரவுக்கூ
 ௯ டும்.—உபத்திரவமிருதியினால் ஒலமிடச்செய்கி
 ௧ ரர்கள்: பெலவான்களின் கையினிமித்தம்பலம்
 ௨ புகிறார்கள்.—பூமியினுள் யிருக வேன்களைப்
 ௩ பார்க்கிலும் நம்மை ஞானவான்களும், ஆகாயப்
 ௪ பறவைகளைப்பார்க்கிலும் நம்மை அதிகபுத்தியுள்
 ௫ ளவர்களுமாக்கி,—இரவிலும் தீதம்பாட அருள்
 ௬ செய்கிற என் தேவ னுகிய சிருஷ்டிகர் எங்கே
 ௭ யென்று கேட்பவனில்லை.—அங்கே அவர்கள் ஒல
 ௮ யிடுகிறார்கள், அவரோ மனுஷருடைய அகக்
 ௯ காரத்தினிமித்தம் உத்தரக் கொடுக்கிறதில்லை.—
 ௧௦ தேவன் ஒருபொழுதும் வீண்வாக்குக்கேளார், ஐ
 ௧ சருவவல்லமையுள்ளவர் அதைமதியார்.—நான்
 ௨ அவரைத் தரிசிக்கமுடியாதென்று நீர் சொன்ன
 ௩ ளும், உமது நியாயத்தின்பு அவரிடத்திலிருக்கி
 ௪ றது, ஆதலால் அவரை எதிர்பார்த்துக்கொண்ட
 ௫ ரும்.—அவர் இப்பொழுதோ கோபத்துடன் வி
 ௬ சாரிக்கிறதில்லை; அவர் மிகுதியான அகக்காரத்
 ௭ தைப்பார்க்கிறதில்லை.—ஆதலால் யோபு விரதா
 ௮ வாக வாய்திறக்கிறார்; அநேக அஞ்ஞானவாக்க
 ௯ குகையும் வசனிக்கிறவரென்றான்.

௩௭. அதிகாரம்.

௧. தேவன் தமது சகலகிரியைகளிலும் நீதிமா
 ௨ னெனக்காட்டல்: ௩௬. யோபின்பாவம் தே
 ௩ வன் ஆசீர்வதிப்பதற்குத் தடையெனக்காட்
 ௪ டல்: ௨௪. தேவனுடைய கிரியைகளை ஆராய்ந்
 ௫ துபார்ப்பது தகுதியெனக்கூறல்.
 ௬ மேலும் இவியூ,—எனக்குச்சற்றே இடங்கொ
 ௭ டும், தேவன் பட்சத்தில் நியாயங்களுண்டென்
 ௮ று உமக்குக்காணப்பிப்பேன்.—நான் தூரத்தினின்
 ௯ று என் ஞானத்தைவருவிப்பேன், என் சிருஷ்டி
 ௧ கர் நீதியுள்ளவரென்பதைப்பிரஸ்தாபம் பண்ணு
 ௨ வேன்.—நிச்சயமாய் என்வாக்குப் பொய்யற்றி
 ௩ ருக்கும்; பூரண அறிவுபெற்றவருவென உம்
 ௪ மோடிருக்கிறேன்.—கேளும், தேவனே வல்
 ௫ லமையுள்ளவர், ஒருவரையும் அவமதிக்கிறதில்
 ௬ லை: அவர்பெலத்திலும் புத்தியிலும் பெரியவர்.—
 ௭ அவர் துன்மார்க்கனுடைய பிராணனைக்காக்க
 ௮ மாட்டார்: திக்கற்றவர்கள் பட்சத்தில் நியாயநீர்
 ௯ ப்பார்.—அவர் நீதிமான்கள்மேல் கண்களைவிலக்
 ௧ கார், சிங்காசனத்திலுள்ள இராசாக்களுடன்

(௨௪) தானி.௨.௧. (௨௬) க.சாமு.யெ.யெ. சங்.௨.௮.௫. ஏசா.௫.யெ. (௨௮) அதி.௧௫.௧. யாட்.௫.௪. யாத்.௨.௨. ௨௬. (௨௬) உ.இரா.௨.௧.௧. (௩௬) தானி.௧.௭—யெ.—(௩௫) அதி. ௨. அதி.௨.௧.யெ. (௬) நீதி.௮.௩௬. ஏரே.௭. யெ. (௭) அதி.௨.௨.௨.௩. சங்.யெ.௨. நீதி.௧.யெ. ரோ.யெ.௩.௫. (௮) சங்.௪.௨.௮. அப்.யெ.௨.௫. (௮) சங்.௧௪.யெ. (௮) ஏசா.௫.௧.யெ. (௮) நீதி.௧.௨.௮. (௮) அதி.௨.௭.௧. நீதி.யெ.௨.௧. ஏசா.௧.யெ. ஏரே.யெ.யெ. (யெ) அதி. ௧.யெ. சங்.௧.௭.௫.௩. (யெ) சங்.௮.௧.௩. (யெ) அதி.௩.௬.௩.௫.௧.௭.—(௩௬) அதி. (௫) அதி.௧.௪. சங்.௧.௧.௪. (௭) சங்.௧.௧.யெ. சங்.யெ.௩.௮.

அவைகள் இருக்கின்றன; அவர்சதாகாலமும் அவர்களை நிலைப்படுத்த, அவர்கள் உயர்ந்திருக்கிறார்கள்.—அவர்கள் விலங்குகளில் பூட்டப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளினால் கட்டப்பட்டிருந்தாலும்,—அவர், அவர்கள்செவிகளையும், அவர்கள்செய்தியை அனுகிரமங்களையும் அவர்களுக்குத் தெரிவிக்கிறார்.—கடிந்துகொள்ளாதல் தழையும்படி அவர்கள்செவியைத்திறக்கிறார், பாவத்தைத்தள்ளிவிடும்படி அவர்களுக்குக்கட்டினையிடுகிறார்.—அவர்கள் கட்டளைக்கமைந்து அவரைச்சேவிப்பார்களாகில், தங்கள் காண்களை வாழ்வோடும், தங்கள் வருஷங்களைச் செனக்கியத்தோடும் போக்குவார்கள்.—அவர்கள் கட்டளைக்கமையாமலிருப்பார்களாகில், கட்டத்தினால் ஒழிந்துபோவார்கள், ஞானியில்லாமல்சாவுவார்கள்.—கபடமுள்ள இருதயத்தையுடையவர்கள் குரோதத்தைக் குவிக்கிறார்கள்: அவர்களை அவர் கட்டுகிறபொழுது கெஞ்சிக் கூப்பிடார்களே.—அவர்கள் பாலபருவத்தில் மாண்டுபோவார்கள், அவர்கள் பிராணன் அசுத்தர்களுக்குள் விடுவே இரக்கும்.—அவர் வழைகளை அவர்கள்சிறுமையினின்று விடுவித்து, உபத்திரவத்தில் அவர்களை காணத்திறக்கிறார்.—அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று நீக்கி நெருக்கமில்லாத ஒரு விசாலமானஸ்தானத்தில் வைத்திருப்பார், அதினால் உமதுபோசனபீடம் அறுசுவைப்பதார்த்தங்களினாலே நிறைந்திருக்கும்.—நீர்துன்மார்க்கருடைய வழக்கை நிலைப்படுத்தினீர்: ஆகிலும் நியாயமுள்ள காரியம் ஸ்திரீப்படுத்தப்படுகிறது.—கோபமிருக்கிறபடியால் உம்மை ஒருசுக்காரத்தினால் அகற்றிவிடாதபடி எச்சரிக்கையாயிரும்: அவ்வொழுது மகா பிரயாசைச்சித்தஞ்செய்து உமது விடுதலைபெறமாட்டீர்.—உமது செல்வத்தையும் மதிப்பாரா; உமதுபொன்னையும், பூண்பாரா உமக்கிரமத்தையும் மதிக்கமாட்டாரே.—சனங்களைத் தங்களுடைய ஸ்தானத்தினின்று கவர்ந்துகொண்டுபோகப்பெடும் இரவை விரும்பாதேயும்.—பாவத்திற்குத் திரும்பாதபடி சாவதானமாயிரும், உபத்திரவத்தினால் அதையேதெரிந்துகொண்டீர்.—உகேளும், தேவன் தமதுவல்லமையினால் மேன்மைப்படுத்துகிறார்: அவரைப்போலப்போதிக்கிறவன் யாவன்.—அவர்செல்லும் வழியை அவருக்குக்கட்டினையிடுகிறவன்யாவன்; நீர் அநியாயஞ் செய்திரென்பதைச் சொல்லத்தக்கவன் யாவன்.—மனுஷர்நோக்கிப்பார்க்கிற அவருடைய உடுகிரியையை நீர் மகிமைப்படுத்த நினையும்.—எந்த மனுஷனும் அதைக்காணலாகும்; தூரத்தினின்று உகபார்க்கலாம்.—கேளும், தேவன் மகத்துவமுள்ளவர், கம்முடைய புத்திக்கெட்டாதவர், அவரு

டைய வருஷங்களின்தொகை அறியமுடியாது.—அவர்கீர்த்துகளைச்சூட்சுமமாக்குகிறார்: அவருடையமூடுபெனிமேகத்திலிருந்துமழையாகச்சொரிகின்றது.—மேகங்கள் சொரிகிறதினால் மனுஷர் உடைய மிகுதியாக மழைவிழுகின்றது.—மேகங்கட்குள்ளின்விரிவையும் அவர் கூட்டாரத்தின் ஆரவாரத்தையும் அறியவல்லவன்யாவன்.—கேளும், அதின் கூய்மேல் அவர் தமது ஒளியைப்பரப்புகிறார், சமுத்திரத்தின் ஆழங்களை மூடுகிறார்.—அவைகளினால் உக அவர் சனங்களுக்குநியாயத்தீர்ப்புச்செய்கிறார்; ஆகாரத்தைப் பூணமாய் விளைவிக்கிறார்.—அவர் கூயின்னல்களைத் தமது கைகளினாலே மறைத்து, இன்னாரின்ஞரை அடிக்கவேண்டுமென்று கட்டினையிடுகிறார்.—தமது சிறேகிதர் இன்னாரைப்புகழதை அதற்குத்தெரிவிக்கிறார், அது நெருங்கியகுரோதத்துஷ்டருக்குநேரிடப்பண்ணும்.

௩௭. அதிகாரம்.

௧. அவருடையமகாகிரியைகளினியத்தம் தேவனுக்குப்பயப்படுவதுகடமையெனக்காட்டல்: விடு. அவருடைய ஞானம் ஆராயமுடியாதெனக்கூறல்.

இதினால் என்னிருதயந்தத்தளித்து, தனதுஸ்தானத்தில்நின்றும் துடித்தமுழங்கின்றது.—அவர் சத்தத்தையும், அவர் வாயினின்றுமுறப்படுகிறதொனியையும்கேட்டுச் சிந்தித்துக்கொள்.—ஆகாய மண்டலத்தின்கீழ் எங்கும் அவர் அதைச்செலுத்துகிறார், அவருடையயின்னல் பூமியின் எல்லையையந்தஞ்செல்லும்.—அதற்குப்பின்பு ஒருசத்தம்முழங்குகின்றது: அவர் தமது பயங்கர சத்தத்தோடேகுமுறுகிறார்; அவர்சத்தம் கேட்கப்பெடும்பொழுது அவர் அதைத்தடுக்கமாட்டார்.—தேவன் தமது சத்தத்தோடே ஆச்சரியமாதமுழங்குகிறார்; கம்முடையபுத்திக்கெட்டாதமகத்துவக்கிரியைகளைச்செய்துவருகிறார்.—அவர் உறைந்த மழையையும், சிறுமழையையும், தமது பராகிரமத்தின் பெருமழையையும், பூமியின்மேல் பெய்யுங்கொன்று கட்டினையிடுகிறார்.—சகல மனிதரும் தமது கிரியைகளை உணரும்படிக்கு எல்லாருடைய கைகளைமுறுத்திரிக்கிறார்.—அப்பொழுது மிருகசீவன்கள் குகைகளில்புகுந்து, தங்கள் தங்கள்ஸ்தானங்களில் தங்குகின்றன.—தெற்கிலிருந்து குறைக்காரற்றும், வடக்கிலிருந்து குளிரும்வருகின்றன.—தேவ னுடைய சுவாசத்தினின்று உறைந்த பனிக்கட்டிபிறக்கும்: விஸ்தாரமான சலம் உறைந்துபோகின்றது.—மழையினால் கார்மேகத்தை அவர் மெலியப்பண்ணுகிறார்: ஒளியினாலே தமது மேகத்தைச் சிதற அடிக்கிறார்.—அவைகள் பூச்சக்கரத்தில் அவர் அவைகளுக்குக் கட்டினையிடும்யாவற்றையுஞ் செ

(அ) சங்.௩௭.வக. (ஆ) அதி.௩௩.வக.உக. (ஆக) அதி.உக.வக. ஏசா.க.வக.உய. (அக) ரோ.உ.டு. (அச) அதி.யுடு.௩௨. சங்.இடு.உக. (அடு) உபா.உக.யெ. (அச) சங்.யு.யக. (அஅ) சங்.சக.எ. (அக) நீதி.யக.ச. (உக) சங்.கக.யு.எ.பி. வக.உடு. (உஉ) ஏசா.சய.யக.யச. ரோ.யக.கச. க.கொரி.உ.யச. (உச) சங்.கஉ.டு. வெளி.யுடு.௩. (உச) க.கொரி. யக.யஉ. சங்.கய.உ. எபி.க.யஉ. (உஎ) சங்.௩௭.அ. (உக) நீதி.௩.உய. (௩க) அதி.௩௭.யக. சங்.௩௭.௨. அப. யச.யெ. (௩௨) சங்.௩௭.அ. (௩௩) க.இரா.யு.சக.சடு. (௩௭) அதி.ச. சங்.உக.௩. (அ) வெளி.யுடு.௩. (௩) சங்.௩௭.வக.யெ. (எ) சங்.௩௭.உ. (அ) சங்.௩௭.உ.உ. (அ) அதி.௩௭.உக.யு. சங்.௩௭.யெ.யு. (அ) சங்.௩௭.அ.அ.

ய்யும்படி அவர்தமது ஆலோசனையினால் அவை
 லக களைச் சுற்றித்திரியப்பண்ணுகிறார்.—அவர்தன்
 டனைக்காகிலும், தமது பூயிக்காகிலும், தயைப்
 பச காகிலும், அவைகளை நடத்திவருகிறார்.—ஆயோ
 பே, இத்தற்குச் செவிகொளும், நின்ற, தேவனு
 டைய ஆச்சரியமான கிரியைகளைச் சிந்தித்துக்
 லு கொள்ளும்.—தேவன் அவைகளை ஒழுங்குபடுத்
 தி, தமதுமேகத்தின் மின்னல்பிரகாசிக்கும்படி
 லக செய்தவிதம் உமக்குத்தெரியுமா.—மேகங்களைச்
 சமப்படுத்தும் வகையையும், சம்பூரண ஞான
 முள்ளவருடைய ஆச்சரியமான செய்கைகளை
 யெயும்.—தென்றலினால் பூயியை அமையப்பண்
 ணும்பொழுது உமது வல்திரங்கன் உஷ்டனை
 யெயுமாயிருக்கும்வகையையும் அறிவீரா.—வார்க்கப்
 பட்ட கண்ணடியை ஒத்த திடமான ஆகாயத்
 லகை அவருடன் கூடியிரித்தீரா.—இருளினியித்
 தம் நாங்கள் வாக்கியங்களை வரிசையாகவசனிக்
 கக்கடாமையால், நாங்கள் அவரிடத்திற்கொல்
 உய லத்தக்கதை எங்களுக்குணர்த்தும்.—அவருடன்
 சம்பாஷணை பண்ணுவேனென்று அவருடன்
 சொல்லலாகுமா; ஒருவன்பேசினால் நாசமுடை
 உக வானே.—இப்பொழுதுகாற்ற ஆகாயத்தின்வழி
 யாய்உலாவி அவைகளைவிளக்கினதினால், சனங்
 கள் மேகங்களிலேதலவக்கும்ஒளியின்மேல் கண்
 உஉவைக்கக்கடாது.—வடக்கினின்று தங்கத்தைப்
 போன்றபிரகாசம்தோற்றுகின்றது: தேவனிடத்
 உக தில் பயங்கரமான மகிமையிருக்கின்றது.—சரு
 வவல்லமையுள்ளவர் நம்முடைய புத்திக்கெட்
 டாதவர்: அவர்பராக்கிரமத்திலும், நியாயத்திலும்,
 மிருதியானீதியிலும்மேன்மையானவன்: உபத்தி
 உச ரவப்படுத்தார்.—ஆதலால் மனிதர் அவருக்குப்பய
 ப்படவேவேண்டும்: சுயஎண்ணத்தில் ஞானவா
 ன்களாகிய எவர்க்கையும் அவர் பாராரென்றான்.

௩௮. அதிகாரம்.

க. தேவன் சுழல்காற்றினின்று யோபுக்கு உத்
 தாஞ்சொல்லித் தமது கிரியையின் மகிமையி
 னால் யோபின் பெலவீனத்தைக்காட்டல்.
 பின்பு சுழல்காற்றினின்று யெகோவாயோ
 புக்குஉத்தரமாக, —அஞ்ஞானவாக்குகளினால் ஆ
 லோசனையைக் கருகலகப்பண்ணுகிறவனாகிய
 ள இவன்யாவன்.—நீ பெலவாணீப்போல இடை
 கட்டிக்கொள்; நான் உன்னைவினாவுவேன், எனக்
 கு உத்தரஞ்சொல்லு.—நான் பூமியின்மூலத்தை
 நிலைப்படுத்தினகாலத்திலே நீ என்கேயிருந்தாய்;
 ள நீ புத்திமானானால் சொல்லு.—விடியற்காலத்து
 நட்சத்திரங்கள் எகமாய்ப் பாடினதும், தேவ
 புத்திரர்யாவரும் ஆனந்தத்துடன் ஆரவாரம்பண்
 னினதுமானகாலத்தில், —அதற்கு அளவுகுறித்த
 வன்யாவன்; அதின்மேல் தூல்பிடித்தவன் யா

வன்.—அதன்பாதங்கள் எதின்மேல் ஊன்றிநிற்
 கின்றன, அதின் மூலைக்கல்லை வைத்தவன் யா
 வன்; அதுஉனக்குத்தெரிந்திருந்தால் சொல்லு.—
 கருப்பத்தினின்று சமுத்திரம் வெளிப்பட்டசம
 யத்தில், அதற்குக் கதவிட்டு அதை அடைத்த
 வன்யாவன்.—அந்தக்காலத்தில் நான் மேகத்தை
 க அதற்குவல்திரமாக்கி, காரிருளை அதற்குப்புடை
 வையாகக்கட்டினேன்.—அதின்மேல் என் நிய
 மத்தை ஏற்படுத்தினேன், அதற்குத் தாழ்களை
 யுக் கதவுகளையுமிட்டு, —நீ இதுவரைக்கும் வர
 லாம், மிருசலாகாதா: உன்னுடைய திரைக
 ளின் கருவம் இங்கே அடக்கவேண்டுகென்று
 சொன்னேன்.—தூஷ்டர் பூமியினின்று உதறி
 விடப்படும்கொருட்டி, அதின் கடையாந்தரங்
 களைப் பிடிக்கும்படி, —நீ உன் சென்மமுதல்
 அருகேயயத்துக்குக்கட்டினாயிட்டாயா; சூரிய
 னுக்கு அதினுதயஸ்தானத்தைத்தெரிவித்தாயா.—
 அதினால்பூமி, முத்திரையிடப்பட்ட மன்போல
 வேறுபடும்; வல்திரம்போலப் பொலிவாயிருக்
 கும்.—பாலிகளின் ஒளி அவர்களைநீக்கஅகற்றப்
 படும்கூடும், ஒல்கினையும் முறிக்கப்படும்கூடும்.—
 நீ சமுத்திரத் லக தின் ஊற்றின் கண்ணில் பிரவேசித்தாயா, ஆழத்
 தைப்பார்க்க உலாவினாயா.—மரண வாசல்கள்
 உன்னிமித்தற் திறக்கப்பட்டனவா; மரணநிழ
 லின் வாசல்களைக் கண்டாயா.—பூமியின் விஸ்
 யை தாரத்தை அறிவாயா; இவையெல்லாம் உனக்
 குத்தெரிந்திருந்தால் சொல்லு.—ஒளியின் வாசல்
 தானத்தின்வழி எங்கே; இருள் தங்கும் ல்தான
 மெங்கே.—நீ அதை அதின் எல்லைக்கு கடத்திப்
 போகக்கூடொமா, அதின் வீட்டுக்குப்போகிற பா
 தை உனக்குத்தெரியுமா.—நீ அக்காலத்தில் பிறற்
 உக து, மிருவயுதள்ளவனாயிருந்ததினால் அது உனக்
 குத் தெரியவந்ததா.—நீ உறைந்தமழையின் பண்
 உடசாலைகளில் பிரவேசித்தாயா; ஆபத்துக்காலத்
 துக்கும், கலகமும் யுத்தமும் நடக்குந் தினத்துக்
 கும், —நான் சேகரித்த கல்மழையின் பண்டசா
 லகைகளைக் கண்டாயா.—ஒளி பிரிக்கப்படும்கூடும்
 யேது, கீழ்காற்றுப் பூமியின்மேல் வியாபிப்ப
 தெப்படி.—பூமியிலே மனிதரில்லாத இடத்திலு
 ளும் குடியில்லாதவனத்திலும் மழை பெய்விக்க
 கவும், —பாபும் அவாந்தரமுமான பூமியைத்தி
 உச ருத்திப் படுத்தவும், பூண்டுகளின் முனையை மு
 னைப்பிக்கவும், —பெருமழையின் சலதாரைகளை
 உஎ யும், முழக்கத்தின் மின்னலுக்கு வழியையும்
 வ குத்தவன் யாவன்.—மழைக்குப் பிதா உண்டா; உ
 யு பனியைச் செனிப்பித்தவன்யாவன்.—ஆருடைய
 உக கருப்பத்தினின்று பனிக்கட்டிபிறந்தது; ஆகா
 யத்தின் உறைந்த பனியைப் பிறப்பித்தவன்யா
 வன்.—சலம் கல்லைப்போல மறைக்கப்பட்டி
 கூடு

(யக) யாத்.கூ.யெ.உக. க.சாமு.யெ.யெ.யெ. எஸ்.ரூ.யெ.க. அதி.கூ.உக.உஎ. (யச) சங்.யெ.உ. (யெ) ஆதி.க.க. வசா.சச.உச. (உக) க.நீமோ.கூ.யெ. (உச) மத்.யெ.உ. மத்.யெ.உ. க.கொரி.க.உக.—(கூ) அதி. க.) யாத்.யெ. யெ.யெ. க.இரா.யெ.யெ. எசேக்.க.ச. நா.கூ.க. (உ) க.நீமோ.க.எ. (ச) சங்.யச.கூ. நீதி.யெ.உக. (கூ) அதி.க.க. (ய) ஆதி.க.க. சங்.கூ.எ. நீதி.யெ.உக. எரே.கூ.உ. (யெ) சங்.யச.யெ. (யக) சங்.யச.கூ. (யக) சங்.எ.யெ. (யெ) சங்.கூ.யெ. (உஉ) சங்.யச.கூ.எ. யாத்.கூ.யெ. யோக.யெ.யெ. எசா.கூ.யெ. வெளி.யெ. உக. (உக) சங்.யச.கூ. (உய) சங்.யச.எ. எரே.யெ.உ. (உக) சங்.யச.யெ. (கூ) அதி.கூ.யெ.

லல்: சு. தேவன் தமது ஆச்சரியமான கிரியைகளினால் யோபின் அஞ்ஞானத்தை வெளிப்படுத்தல்: ௩௫. பிகேமோத்யிருக்கதினவிசேஷம்.

உ பின்னும் யெகோவா யோபை நோக்கி, -சருவவல்லவருக்கு விரோதஞ்செய்கிறவன் அவருக்குப்போதகம்பண்ணுவானு; தேவனைக்கடிந்து கொள்ளுகிறவன் உத்தரஞ் சொல்லவானாகவென்றார்.

௩ அதற்கு யோபு யெகோவாவை நோக்கி, -நானோ நீசன், உமக்கென்ன உத்தரங்கொடுப்பேன்; நான் என்கையினால் வாயைப்பொத்துவேன். -நான் ஒருதரம்பேசினேன்; இனி உத்தரங்கொடேன்: இருதரமும்பேசினேன்; திரும்பவசனிக்கமாட்டேனென்றான்.

௪ அப்பொழுது யெகோவா சுழல்காற்றினின்றையோபுக்கு உத்தரமாக, -பெலவாணைப்போல இடைக்கட்டிக்கொள்: நான் உன்னை வினாவேன், எனக்கு உத்தரம் சொல்லு. -என்னுடைய நியாயத்தீர்ப்பை நீ அவமாக் குவாயா; நீ உன்னைத்தான் நீதிமாளுக்கும் பொருட்டு என்மேல் குற்றம்சுமத்துவாயா. -தேவனுடையபுயம்போல உனக்குப்புயமுண்டா, அவரைப்போலச் சத்தமாய் முழங்க உன்னாலே கூடமா. -மகத்துவத்தினாலும் மாட்சிமையினாலும் உன்னைச் சிங்காரித்துக்கொள்; செளந்தரியத்தையும் மகிமையையும் வஸ்திரம் போலத்தரித்துக்கொள். -உன்கொபத்தின் உக்கிரத்தைவீசி, அகங்காரமுள்ளவர்களையாவரையும் உபாந்தத்துத் தாழ்த்திவிடு. -அகங்காரமுள்ளவர்களையாவரையும் கண்டு அவர்களைத்தாழ்ச்சிப்படுத்தி; துன்மார்க்கரை அவர்கள் இருக்கிற இடத்தில் மிதித்துவிடு. -துளியில் அவர்களை ஒளித்துவை; யச அவர்கள் முகங்களை அந்தரங்கத்தில் கட்டு. -அப்பொழுது உன் வலதுகை உன்னையிரட்சிக்கக்கூடுமென்று சொல்லி ஒத்துக்கொள்வேன்.

௫ நான் உன்னுடன் சிருஷ்டித்த பிகேமோத்யிருக்கத்தை நோக்கிப்பார்; அது எருதுபோலப்புகுபுல்லாத தின்னும். -அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின்சத்துவம் அதின்வயிறினால் நாபியிலிருக்கின்றன. -அது தன்வாலே ஏரஸ்மரத்தைப்போலவளைக்கின்றது: அதின் இடையின் நரம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்குகொண்டிருக்கின்றன. -அதின் எலும்புகள் பித்தனைத்தாழ்க்கள் போலிருக்கின்றன; அதின் எலும்புகள் இரும்புக் கம்பிகள் போலிருக்கின்றன. -யச அது தேவனுடைய சிருஷ்டிகளுக்குள்ளே பிரதானமானது: அதின் சிருஷ்டி கர்த்தர் அதற்குக் உயக்கத்தையிட்டார். -காட்டுமிருகங்கள் யாவும் வினையாடும் பருவதங்கள் அதற்கு ஆகாரத்தை உக விளைவிக்கின்றன. -அது நிழலிடும்விரட்சங்க வின்சீழும், நாணலின்மறைவிலும், உளையிலும் உககிடக்கும். -விரட்சங்களைல்லாம் தங்கள் நிழலினால் அதைமறைக்கும்; நதியின் அலரிகள் அ

தைச்சூழ்ந்திருக்கும். -நதி வேகமாய்ப் பாய்ந்தாலும் அதுபயந்தோடாது: தான் யோர்தான் நதியையும் தன்வாயில் உறிஞ்சலாமென்று நம்பும். -அது பார்க்கும்பொழுது அதைப்பிடிக்கக்கூடிய உசவன் யாவன், அதின்மூக்கிலே கயிற்றைமாட்டக்கூடியவன்யாவன்.

சக. அதிகாரம்.

விவியாதனின் விசேஷம்.

நீ தூண்டலினால் விவியாதனைப் பிடிக்கக்கூடும்; அதின் நாவை நீ விடுங்கயிற்றினால் அடங்கப்பண்ணுவாயா. -அதின்மூக்கில் ஒருகயிற்றை மாட்டக்கூடும்; முள்ளினால் அதினுதடுக்களைத்துளைக்கமுடியும். -அது உன்னைநோக்கி மிகுதியான விண்ணப்பஞ்செய்யும்; உன்னுடன் இனி யவாக்குகளைப்பேசுமா. -அது உன்னோடே உடன்படிக்கைபண்ணும்; நித்தமும் அதை உனக்கு அடிமையாக ஏற்றுக்கொள்வாயா. -ஒரு குருவியோடே வினையாடுகிறதுபோல அதனுடன் வினையாடுவாயா; உன்பெண்களினிமித்தம் அதைக்கட்டுவாயா. -அதில் உன் பந்து சனங்கள் விருந்து செய்வார்களா; அதை வியாபாரிகளுக்குப்பங்கிடுவார்களா. -அதின் தோலைக் கருவுள்ள அம்புகளினாலும், அதின் தலையை மச்சுநட்டிகளினாலும் நீ துளைக்கக்கூடும். -அதின்மேல் உன் கையை வை, ஆனாலும் யுத்தத்தைச் சிந்தித்து, இனிச்செய்யவேண்டாம். -கேள், அதைப்பிடிக்கும் எண்ணம் வீண்: ஒருவன் அதைக்கண்டவுடனே கீழே திகைத்துவிழானு. -அதை எழுப்புவதற்கு கைரியமுள்ளவன் ஒருவனில்லாதிருக்க, என்சமுக்கத்தில் நிந்தக்கூடியவன் யாவன். -பிரதி உபகாரஞ்செய்வது எனக்குக் கடமையாகும்படி, எனக்கு உபகாரஞ்செய்தவன்யாவன்; வானத்தின் கீழ் எங்கு முள்ளவைகள் என்னுடையவைகள். -அதின் அங்கங்களையும், உடையதின் பெலத்தையும், அதின் அங்கத்தின் லட்சணத்தையும் நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன். -அதின் வஸ்திரத்தைக் கிளப்பக்கூடியவன்யாவன்; அதின் இரண்டுகன்னங்களின் நடுவேகடிவாளம் போடுகிறவன் யாவன். -அதின் முகத்தின் துவாரங்களைத்திறக்கக்கூடியவன் யாவன்; அதின் தந்தங்கள் சுற்றிலும் பயங்கரமுள்ளவைகள். -முத்திரைப்பதிப்பாய் அழுத்தமாகிய யெபு அடர்த்தியான அதின்பரிசைகளின் அரணிப்பு மகாமுக்கியமுள்ளது. -அவைகள் காற்றும் இடையே விசாதபடி ஒன்றுக்கொன்று நெருக்கமாய் இணைக்கப்பட்டிருக்கின்றன. -அந்தப்பரிசைகள் ஒன்றோடொன்று இசைந்துகூடியிருப்பதினால், அவைகளைவேறுபடுத்தமுடியாது. -அது தம்முடைய கையில் ஒளிவீசும், அதின் விழிகள் அருணையைத்தின் புருவங்களைப்போலிருக்கின்றன. -அவகதினவாயினின்றே எரிகிறதீபங்கள் புறப்படுகின்றன, அக்கிளிப்பொறிகள் பறக்கின்றன. -கொ உய

(ச) எஸ்.ரூ.க.சு. சங்.இ.ச. சங்.கூ.க. (அ) சங்.இ.ச. ரோ.க.ச. (க) சங்.உ.கூ.ச. (ய) சங்.கூ.க. (யஉ) ஏசா. உ.யஉ. தாளி.ச.கூ.எ. (உய) சங்.ா.ச.ய.ச. (உச) அதி.ச.க.உ. - (சக. அதி. க.) சங்.ா.ச.உ.ச. ஏசா.உ.எ.க. (உ) ஏசா.கூ.எ.உ.க. (யக) ரோ.ய.க.கூ.இ. யாத்.ய.கூ.இ. உபா.ய.ய.ச. சங்.உ.ச.க.

திக்கிற சட்டியிலாகிலும் பாணியிலாகிலும்நின்
றுகிளர்வதுபோல அதின் நாசியினின்று புகை
உக கிளரும்.—அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்
தும், அதின் வாயினின்று சுவாஸுபுறப்படுகின்
உஉறது.—அதின் கழுத்தில் பெலந்தங்கும், அதின்
உஈ முன்பாகப்பயங்கரம் நடனம்பண்ணும்.—அதின்
மாமிசபடலம் ஒன்றின்மேலொன்றாக இசைந்தி
ருக்கின்றன: அவைகள் மகாதிடமாயிருக்கின்ற
உசன; அவைகளை அசைக்கமுடியாது.—அதின்
நெஞ்சு கல்லைப்போலத்திடமுள்ளது; ஏந்திரத்
உடுதின் அடிக்கல்லைப்போலத் திடமானது.—அது
எழும்புகிறபோது பராக்கிரமசாலிகள் அஞ்சி ந
உசு டெங்குவார்க்கள்: பயத்தினால் மயங்குவார்கள்—அ
தை எதிர்ப்பவனுடைய கட்கம், ஈட்டி, வல்லை
உஎயம், கவசமென்பவைகள் விருதாவாகும்.—அது
இரும்பை வைக்கோலப்போலவும், பித்தலை
உஅயை உளுத்தமரம்போலவுமதிக்கும்.—அம்பு அ
தை ஒட்டமாட்டாது: கவண்கற்கள் அதற்குத்
உகூதும்பாகும்.—அத்திரங்களை அடித்தானைப்போல்
மதிக்கும், ஈட்டி அசைவதைப்பார்த்து நகைக்
கூயிக்கும்.—அதின் கீழேகூர்மையானகற்கள் கிடக்கும்: அது
சேற்றிலே கருக்கானவைகளைப்பரப்பிவி
கூகும்.—அது ஆழத்தை, கொதிக்கிற பாணையைப்
போலப் பொங்கப்பண்ணும்: அது சமுத்திரத்
தைத்தலைபாத்திரத்தைப்போலாக்குகின்றது.—
கூஉ அதுதனக்குப்பின்பாறையைத்துலங்கப்பண்ணு
கூகுகின்றது; ஆழம்நகரமயிப்போலாகும்.—பயமில்
லாத அதற்கெகாப்பிடப்பூமியின்மேல் வேறென்
கூசறுமில்லை.—அது சகல பிரதான பிராணிகளையும்
அலட்சியம்பண்ணுகின்றது: அகங்காரிகள் யா
வருக்கும் அதுவே இராசா என்றார்.

சஉ. அதிகாரம்.

க. யோபு தேவன் குற்றமற்றவரென்றும் தான்
குற்றமுள்ளவனென்றும் உணர்ந்தசொல்லல்: எ.
தன் சிநேகிதரினிமித்தம் பிராயச்சித்தஞ்
செய்தல்: டி. யோபுக்குவாழ்வுமீண்டவரல்: டிசு.
யோபின் ஆயுளையும்மரணத்தையுட்கூறல்.

அதன் பின்பு யோபு யெகோவா வைநோக்
உகி, உத்தரமாக, நீரெல்லாவற்றையுள் செய்யவல்
லவர், உமது எண்ணமொன்றுஞ் சித்திபெறாமல்
கூபோகாது, அதை அறிவேன்.—அஞ்ஞானவாக்
குகளினால் ஆலோசனையைக் கருகப்பண்ணுகி
றவனாகிய இவன்யாவன்; ஆதலால் எனக்குத்தெ
ரியாதவைகளையும் எனக்கெட்டாதவைகளாகிய
சஆச்சரியமானவைகளையும் வசனித்தேன்.—எனக்
குச்செவியைச்சாய்த்தருளும், நான் வசனிப்பே
ன: நான் உம்மிடத்திலேவினாவுவேன், எனக்கு
இஉத்தரந்தந்தருளும்.—உம்மைக்குறித்து என்செவி
யினால்கேள்விப்பட்டேன்: இப்பொழுதோ என்
கூகண் உம்மைக்கண்டது.—இதிரினிமித்தம் நான்

என்னைவெறுத்துத்தாளிலுஞ் சாம்பலிலுமிருந்து
அனுதாபப்படுகிறேனென்றான்.
யெகோவா யோபிடத்தில் வாக்குகளைவ
எசனித்தபின்பு, யெகோவா தேமானியனாகிய
எலீபாசை நோக்கி, நீயும் உன்சிநேகிதர் இருவ
ரும் எந்தாசனாகியயோபைப்போல் என்னைக்
குறித்துநியாயம்பேசாததினால், உங்களுக்குவிரோ
தமாய் என்கோபம் மூளுகின்றது.—ஆதலால் என்
அதாசனாகிய யோபைப்போல் என்னைக்குறித்து நி
யாயம்பேசாத உங்கள் அஞ்ஞானத்துக்குத்தக்க
பலன்நான் அனியாதபடி, நீங்கள் ஏழுகளைகளையு
மும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்
டு, எந்தாசனாகிய யோபினிடத்தின்போய், உங்
கள் நிமித்தம் ஒருககைபலியெடுங்கள்; பின்பு என்
தாசனாகிய யோபு உங்களுக்காகப் பிரார்த்தனை
பண்ணுவான்: அவையே அவ்கிகிரிப்பென் என்
றார்.—அதினாலே தேமானியனாகியஎலீபாசம், ஆ
கூகியனாகியபில்தாத்தும், நாமத்தியனாகிய சோபா
ரும்போய், யெகோவா வின் கட்டளைப்படி
செய்தார்கள்: யெகோவா யோபை அங்கிக
ரித்தார்.—யோபுதன் சிநேகிதர் நிமித்தம் வேண்டு
டிதல்பண்ணினபொழுது, யெகோவா அவனு
டைய சிறைத்தனத்தை மாற்றினார்: அன்றியும்
யெகோவா யோபுக்கு முன்னிருந்ததிலும் இ
ருமடங்கதிகம் கொடுத்தார்.—அப்பொழுது அவ
யிசன் எல்லாச்சகோதரரும், அவன்சகோதரிகளையு
வரும், அவனுக்கு அறிமுகமானவர்கள் யாவரும்
அவனிடத்தில்வந்து அவன்விட்டில்அவனுடன்
போசனம்பண்ணினார்கள்: யெகோவா அவ
னுக்குநேரிடப்பண்ணின எல்லாத்தீமைகளையும்
குறித்துப்பரிதபித்து, அவனுக்கு ஆறுதல்சொன்
றார்கள்: ஒவ்வொருவரும் ஒவ்வொரு துண்டுக்
காசையும் ஒவ்வொரு பொற்காதணியையும் அ
வனுக்குக்கொடுத்தார்கள்.—இவ்வண்ணமே யெ
யெகோவா யோபின் முந்தின வாழ்வினும் பிற்
கினவாழ்வை அநிகமாக்கினார்: பதினாலாயிரம்
ஆடுகளும், ஆறாயிரம்ஒட்டகங்களும், ஆயிரம்ஏர்
மாகுகளும், ஆயிரம்பெண்கழுதைகளும் அவனுக்
கிருந்தன.—அவனுக்கு ஏழுபுத்திரரும்மூன்றுபுத்
யிகுதிரிகளும்பிறந்தார்கள்.—இவர்களில் மூத்தபுத்தி
யிசரிக்கு இமீமாளென்றும், இரண்டாம்புத்திரிக்குக்
கேசியாளென்றும், மூன்றாம்புத்திரிக்குக் கேரே
னுப்பூக்கென்றும் பெயரிட்டான்.—முழுத்தேச
யெடுத்திலுமுள்ளவந்திரிகளுக்குள்ளும் யோபின்புத்தி
ரிகளைப்போலருபவதிகள் ஒருவருமில்லை: அவர்
கள்பிதா அவர்கள்சகோதரர்மத்தியில்அவர்களுக்
குச்சுதந்தரல்கொடுத்தார்.—இதன்பின்புயோபு
யிசுநூற்றினூற்பதவருஷம் இருந்து, புத்திரரும்பெள
த்திரருமாக நாலுதலைமுறைகண்டான்.—யோபுவின்
யெருத்தனாகிச்சம்பூரண ஆயுள்பெற்று மரணமடைந்
தான்.

(சஉ. அதி. உ.) ஆதி. டி. அ. யி. ச. ம. டி. க. உ. ஊ. க். யி. அ. உ. எ. (க) அதி. க. அ. உ. ச. ன். ச. யி. டி. (அ) எண். உ. க. ம. டி. உ. ச. ஆதி. உ. யி. ய. யாக். டி. யி. யி. க. க. யோவா. டி. யி. க. க. சாமு. உ. டி. க. டி. ம. ல். க. அ. (யி) ச. ன். யி. ச. எ. ஏ. சா. ச. யி. உ. (யி) அதி. யி. க. யி. க. (யி) அதி. அ. எ. யாக். டி. யி. க. அதி. க. க. (யி) அதி. க. உ. (யி) அதி. டி. உ. ச. நீதி. க. யி. க.

சங்கீத புத்தகம்.

க. சங்கீதம்.

க. பத்தரின்வாழ்வு: ச. அவபத்தரின்வாழ்வு.

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாலிகளுடையவழியில் நிலமாலும், நின்றனைக்காரரிருக்கிற ஆசனத்திலிராமலும்,—யெகோவா அருளியவேதத்திற்பிரியம்வைத்து, இரவும்பகலும் அவ்வேதத்தைத்தியானித்துவருகிற மனுஷன், வாழ்வுடையவன்.—அவன் நீர்க்கால்களின் ஓரமாய்நடப்பட்டு, பருவகாலத்திலே கனிகொடுத்து, இலவாடாநிருக்கிறவிருட்சத்திற்கொப்பாயிருப்பான்; அவன்செய்வதெல்லாம்பலிக்கும்.—துன்மார்க்கரோ அப்படியல்ல: அவர்கள் காற்றுப்பறக்கஅடிக்கிற பதருக்கொப்பாயிருக்கிறார்கள்.—ஆதலால் துன்மார்க்கர் நியாயத்திரப்பிலும், பாவிசன் நீதிமாண்களின் சபையிலும் நிற்கமாட்டார்கள்.—யெகோவா நீதிமாண்களின்வழியைஅறிந்திருக்கிறார்: துன்மார்க்கரின்வழியோ அழியும்.

உ. சங்கீதம்.

க. கிறிஸ்துவின் இராச்சியம்: டி. அதைக்குறித்து இராசாக்களுக்கு ஆலோசனை யுணர்ந்தல்.

புறத்தேசத்தார் கலகம்பண்ணுகிறதேது; சனங்கள் வீணாகாரியத்தைச்சிந்திக்கிறதேது.—யெகோவாவுக்கும் அவரால்அபிஷேகம்பெற்றவருக்கும் விரோதமாய்ப்பூமண்டலத்திலுள்ள இராசாக்கள் எழுந்து, அதிபதிகளும் ஏகமாய் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணி,—அவர்கள் கட்டுக்களை அறுத்து, அவர்கள்சயிறுகளை நம்மை விட்டெறிந்து விடுவோம் வாரூங்களைன்கிறார்கள்.—பரமண்டலங்களிலே வீற்றிருக்கிறவர் நகைப்பார்: கடவுள் அவர்களைப்பிரிகாசம்பண்ணுவார்.—அவர் கோபங்கொண்டு அவர்களுடனே பேசுவார், அவர்களைத் தமது உக்கிரகோபத்தினால் கிசேசப்படுத்துவார்.—நான்என்னுடைய பரிசுத்தசீயோன்மலையின்மேல் என்இராசனை அபிஷேகம்பண்ணிவைத்தேனென்கிறார்.—நான் நியமத்தைத்தொரிவிப்பேன்: யெகோவா என்னைநோக்கி, நீ என்சதன்; இந்நாளில் உன்னைச் செனிப்பித்தேன்.—என்னிடத்தில் விண்ணப்பஞ்செய், நான்புறத்தேசத்தாரை உனக்குச்சதந் தரமாகவும், பூமண்டலத்திலுள்ள சனங்கள்யாவ

ரையும் உனக்கானீனமாகவுந் தருவேன்.—நீ இருப்புகொலினால் அவர்களைநொறுக்கி, குயக்கலத்தைப்போல அவர்களைத்தகர்ப்பாயென்றார்.—ஆதலால் இராசாக்களே, இப்பொழுதுநீங்கள்புத்தியூருவமாய்நடவுங்கள்: பூமியிலுள்ள நியாயாதிபதிகளே, போதகத்தைஏற்றுக்கொள்ளுங்கள்.—பயத்திடதுடனே யெகோவாவைச் சேவியுங்கள், நடுக்கத்துடனேகளிகூருங்கள்.—அவருடையகோயெபஞ்சற்றேபற்றியெரியும்பொழுது, நீங்கள் வழியில் அழியாமலும், சுதனைவர் கோபங்கொள்ளாமலும், அவரைமுத்தஞ்செய்யுங்கள். அவரை நம்புகிறயாவரும் வாழ்வுடையவர்கள்.

ஈ. சங்கீதம்.

தேவனே தஞ்சமெனக்கூறல்.

தாவீது தன்புத்திரான்கிய அபஷாலோமுகுக்குத் தப்பியோடினபொழுது பாடினசங்கீதம்.

யெகோவாவே, என்சத்துருக்கள் எவ்வளவு பெருகியிருக்கிறார்கள், எனக்கு விரோதமாயெழும்புகிறவர்கள் அநேகர்.—தேவனால் அனுக்கு இரட்சிப்பில்லையென்று, என்னைக்குறித்துப்பேசுகிறவர்கள் அநேகர். சேலா.—யெகோவாவே, நீர் எனக்குக்கேடகமும், என்மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.—நான் யெகோவாவை நோக்கிக்குரலெடுத்துக் கூப்பிட்டேன், அவர் தமது பரிசுத்தமலையினின்று எனக்கு உத்தரமருளிநார். சேலா.—யெகோவா என்னைத்தாங்கினபடியால், நான் பெத்து நித்திரைகொண்டேன்; திரும்பவும் விழித்தேன்.—சுற்றிலும் எனக்கு விரோதமாய்ப்பாளயமிறங்குகிறபதினயிரம்பேருக்கும்நான் பயப்படேன்.—என்சகலபகைவருடைய கன்னங்களிலும் அடித்து, துன்மார்க்கருடையபற்களைத்தகர்த்தீர்; யெகோவாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னையிரட்சித்துக்கொள்ளும்.—இரட்சிப்பு யெகோவாவினால்வரும்: உம்முடைய ஆசீர்வாதம் உம்முடைய சனங்கள்மேல் தங்குகின்றது. சேலா.

ச. சங்கீதம்.

க. தாவீது தேவனிடத்தில் பிரார்த்தித்தல்: உ. தன்சத்துருக்களைக்கண்டித்தல்: ச. மனுஷனுக்

(க. சங். க.) நீதி.ச.யச.யெ. சங்.உச.ச. எரே.யெ.யெ. (உ) சங்.யயக.கரு. யோச.க.அ. சங்.யயக.க.க. (க) எரே. யெ.யெ. ஆதி.க.க.க.உச. (ச) யோபு.உச.யெ. ஒசி.யக.க. (ச) யோவா.ய.யச. உ.தீமோ.உ.யக.—(உ.சங்.க.) சங்.சச.ச. அப்.ச.உரு.உச. (உ) சங்.சரு.எ. யோவா.க.சச. (க) எரே.ரு.ரு. (ச) சங்.க.எ.யக. நீதி.க.உச. (ச) உசாமு.ரு.எ. (எ) அப்.யக.க.க. எபி.க.ரு. (அ) சங்.எ.உ.அ. தானி.எ.யக.யச. (க) சங்.அக.உச. வெளி.உ.உ.எ. (ய) எபி.யெ.உ.அ. பிவி.உ.யெ. (யெ) ஆதிசக.சய. வெளி.க.யச.யெ. சங்.அச.யெ. நீதி.யக.உ.ய. ஏசா.க.ய.ய. ரோ.க.க.க. க.பேதுரு.உச.—(க. சங். க.) உசாமு.யெ.யெ. (உ) உசாமு.யக.அ. (க) ஆதி.யெ.க. சங்.உ.அ.எ. சங்.உ.எ.ச. (ச) சங்.கச.ச. சங்.உ.க. (ரு) லேவி.உச.க. நீதி.க.உச. (ச) சங்.உ.எ.க. (எ) யோபு.யக.ய. சங்.ரு.அ.க. புல.க.யக. (அ) நீதி.உச.க.க. ஏசா.சக.யக. யோனா.உ.க. வெளி.எ.ய.—(ச. சங்.)

ருவேண்டிய நன்மை தேவனால் வருமெனக் காட்டல்.

நிகிதோத் வாத்தியத்தில் வாசிக்கும்பொருட்டுப் பாடகத்தலவனிடத்தில் தாவீது ஒப்பித்த சங்கீதம்.

என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்கு உத்தரந்தந்தருளும்; நான் வியாகூலப்பட்டுச் சமயத்தில் என்னைவிடுதலையாக்கினீர்; என் மேலிரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.—மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்பண்ணுவீர்கள், எதுவரைக்கும் வீணானதைவிரும்பிப்பொய்யைநாடுவீர்கள். சேலா.—யெகோவா தமக்காகத்தேவபத்தினைத்தெரிந்துகொண்டாரென்று அறிந்துகொள்ளுங்கள்: நான் பிரார்த்தனைசெய்யும்பொழுது யெகோவா கேட்டார்.—பாவமில்லாமற் கோபங்கொள்ளுங்கள்: உங்கள் படுக்கையில் மனோதியானம் பண்ணி மவுனமாயிருங்கள். சேலா.—நீதியின் பலிகளையிடுங்கள், யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்.—எங்களுக்கு நன்மையைக்காண்பிப்பவர் யாவரென்று சொல்லுகிறவர்கள் அநேகர்; யெகோவாவே, உமது முகத்தின் ஒளியை எங்கன்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.—அவர்களுக்குத்தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின்சந்தோஷத்திலும் அதிக சந்தோஷத்தைஎன்மனதிலேதந்தீர்.—யெகோவாவே, நீர் ஒருவரே என்னை நம்பிக்கையாய்த் தங்கப்பண்ணுகிறபடியால் நான் சமாதானத்துடன் படுத்துநித்திரைசெய்வேன்.

ரு. சங்கீதம்.

ச. தாவீது தேவனிடத்தில் பிரார்த்தித்தல்: அ. சத்தாருக்களுக்கு விரோதமாகவும் நீதிமான்கள் நிமித்தமாகவும் விண்ணப்பஞ்செய்தல்.

நிகிலோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்கும்பொருட்டுப் பாடகத்தலவனிடத்தில் தாவீது ஒப்பித்த சங்கீதம்.

யெகோவாவே, நீர் என் வாக்குகளுக்குச் செவிகொடுத்தருளும், என் தியானத்தை உணர்ந்துகொள்ளும்.—நான் உம்மிடத்தில் விண்ணப்பப்பண்ணுவேன்; என் அரசனே, என் தேவனே, என் வேண்டதெவின் சத்தத்தைக்கேட்டருளும்.—யெகோவாவே, காலையில் என்சத்தத்தைக்கேட்டீர்; காலையில் நான் உம்மிடத்தில் என் பிரார்த்தனையைச் செலுத்திக்காத்திருப்பேன்.—நீர்தீமையிற்பிரியப்படுகிற தேவனல்ல: தீயன் உம்மிடத்திலேதங்கமாட்டான்.—வீம்புக்காரர் உமதுசமுதத்தில் நிற்கமாட்டார்கள்: நீர் தூக்கிரியையெய்துகிறவர்கள் யாவரையும் வெறுக்கிறீர்.—பொய்ப்பேசுகிறவர்களை நாசப்படுத்துவீர்: இரத்த

ப்பிரியனையும், கபடனையும் யெகோவாவெறுக்கிறார்.—நான் உமதுதையையின் மிகுதியினால் உமது ஆலயத்திற்கேர்ந்து, உமது பரிசுத்தசந்நிதானத்துக்கு நோகாகப்பயத்தியுடன் நமஸ்காரம்பண்ணுவேன்.—யெகோவாவே, என்சத்துருக்களினிமித்தம் உமது நீதிப்படி என்னைநடத்தி, எனக்கு முன் உமது நெறியை நேர்மையாக்கும்.—அவர்கள் வாயிலே நிலையுள்ள வாக்கில்ல; அவர்கள் உள்ளங்கேடு; அவர்கள் தொண்டை நிறக்கப்பட்ட பிரேதவறை; அவர்கள் தங்கள் நாவிலால் முகஸ்துதி பேசுகிறார்கள்.—தேவனே, அவர்கள் உமது கட்டளையை மீறினபடியினால் அவர்களைத்தண்டியும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளிலே விழுவார்களாக; அவர்களுடைய மிகுந்த அதிக்கிரமத்தினிமித்தம் அவர்களை அகற்றிவிடும்.—உம்மைநம்புகிறயாவரும் சந்தோஷப்பட்டு, களிப்புடன் நித்தமும் ஆரவாரப்பண்ணுவார்களாக: நீர் அவர்களைக்காப்பாற்றுவீர், உமதுநாமத்தில் அன்பாயிருக்கிறயாவரும் உம்மிற்களிகூர்ந்திருப்பார்களாக.—யெகோவாவே, யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, அனுக்கிரகமென்னுங்கேடகத்தால் அவனைச்சூழ்விப்பீர்.

சா. சங்கீதம்.

ஆபத்துக்காலத்தில் தாவீது புலம்பல்.

ஷீயினித்தில் வாசிக்கும்பொருட்டு நிகிதோத்வாத்தியத்தில் வல்ல பாடகத் தலவனிடத்தில் தாவீது ஒப்பித்த சங்கீதம்.

யெகோவாவே, உமது கோபத்தினால் என்னைக்கடிந்துகொள்ளுந்திரும், உமது உக்கிரத்தினால் என்னைத்தண்டியாகிரும்.—யெகோவாவே, நான் தளர்ந்துபோனேன், எனக்கிரங்கும்: யெகோவாவே, என் அலும்புகள் நடுங்குகின்றன, என்னைச்சொஸ்தப்படுத்தியருளும்.—என் ஆத்தமம் மிகவும்வியாகூலப்படுகின்றது: யெகோவாவே, நீரோ எதுவரைக்கும்.—யெகோவாவே, திரும்பிவாரும், என் ஆத்தமத்தை விடுவித்தருளும்: ஆ, உமதுதையையினிமித்தம் என்னையிரட்சித்தருளும்.—மரித்தோருக்குள் உம்மை நினைப்பாரில்லை: மரித்தோர் ஸ்தலத்தில் உம்மைத்துதிப்பவன் யாவன்.—நான் என் பெருமச்சினால் இளைத்தேன்; இராமுழுவதும் என் படுக்கையை ஈரிக்கச்செய்கிறேன்; என் கண்ணீரால் என் கட்டிலைநனைக்கிறேன்.—வியாகூலத்தினால் என் கண்மழுங்கியிருக்கின்றது; என் சத்துருக்கள் எல்லாரினிமித்தமும் அதுகுழிந்துபோய்ற்று.—தூக்கிரியையெய்துகிறவர்களாகிய நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்று போங்கள்; யெகோவா என் அழகையின்சத்தத்தைக்கேட்டருளினார்.—யெகோவா

(க) உ.தீமோ.உ.யுக. உபேதுரு.உ.க. (ச) எபே.ச.உ.ச. சங்.எ.எ.சு. உ.கொரி.யுக.டு. (இ) உபா.கூ.யுக. சங்.டு.ய. ஸ.ச. உ.சாமு.யி.உ.உ. சங்.கூ.கூ. (சு) எண்.சு.உ.இ. சங்.அ.யுக. (எ) சொ.கூ.கூ. (அ) யோபு.யுக.ய.அ.யுக. சங்.கூ. டு. உபா.ய.உ.யி.—(இ. சங். உ.) சங்.கூ.ச. சங்.சு.இ.உ. (க) சங்.கூ.யுக. (ஐ) அபகூ.க.யுக. (சு) வெளி.உ.க.அ. சங். டு.இ.உ.க. (எ) க.இரா.அ.உ.க. (அ) சங்.உ.இ.சு.இ. சங்.உ.எ.யுக. (க) ஓர்.க.யுக.ச.ச. ரோ.கூ.யுக. சங்.கூ.உ.ச. (ய) உ.சாமு.யி.கூ.க. (ய) சொ.சு.இ.யுக. (ய) சங்.கூ.யுக.யுக.—(சு. சங். க.) சங்.கூ.அ.க. எரே.யி.உ.ச. (உ) சங்.ச.ச. ச. ஒசி.கூ.க. (க) சங்.கூ.யுக. (இ) சங்.கூ.யி.அ. சொ.கூ.யி.யி. (எ) யோபு.யி.எ. சங்.கூ.கூ. புல.டு.யி.எ. (அ) சங். ஈ.யுக.யி. மத்.உ.இ.சு.க. சங்.கூ.ச.

என்விண்ணப்பத்தைக்கேட்டார்; யெகோவா யென் பிரார்த்தனையை அங்கிகரிப்பார்.—என் சத்துருக்கள் எல்லாரும் வெட்கப்பட்டு மிகவும் கலங்கிப் போவார்கள்: அவர்கள் புறங்காட்டிச் சமூதியில் வெட்கப்படுவார்கள்.

எ. சங்கீதம்.

க. தாவீது தன் சத்துருக்களின் புறங்கூறுதலைக்குறித்துத் தான் குற்றமற்றவனென்று சொல்லிப் பிரார்த்தித்தல்: அ. தன் சத்துருக்களுக்கு நாசம் வருமெனத்தெரிவித்தல்.

பென்யமீனியாகிய கூஷின்வாக்கைக்குறித்துத் தாவீது தேவனுக்குச் சொல்லிய சங்கீதம்.

என் தேவனாகிய யெகோவாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்: என்னைவிடுவிக்க ஒருவருமில்லாதிருக்கையில், சிங்கம்போல் அவன் என்னைத்தமத்தைப்பிடித்துப் பீரூதபடிக்கு, -என்னைத்தயரப்படுத்துகிறவர்கள் யாவருக்கும் என்னைவிடக்கூடு இரட்சித்தருளும்.—என் தேவனாகிய யெகோவாவே, நான் இதைச் செய்ததும், என்கையிலே தூக்கிரியையிருக்கிறதும், -காரணமின்றி எனக்குச் சத்துருவானவனைத் தப்பவே பண்ணினான், என்னோடே சமாதானமாயிருந்தவனுக்குத் தீமை செய்ததுமுண்டானால், -சத்துரு என்னைத்தயரப்படுத்திப்பிடித்து, என் பிராணனைத்தரையில் உழக்கி, என்மகிமையைமண்ணிலேதாழ்த்துவானாக. சேலா.-யெகோவாவே, உமது கோபத்தோடே எழுந்தருளும், என்சத்துருக்களின் குரோதத்தினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காகக்கற்பித்தநியாயத்தீர்ப்புக்கு நீர் விழித்துக்கொள்ளும்.—சனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்: ஆதலால் அவர்களுக்காகத்திரும்பவும் உயர்ந்தஸ்தானத்தில் எழுந்தருளும்.—யெகோவா சனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்தவார்: யெகோவாவே, என்னீதியின்படிக்கும், என்னிடத்திலுள்ள நேர்மையின்படிக்கும் எனக்கு நியாயஞ்செய்தருளும்.—தன்மார்க்கர் செய்கிற தூக்கிரியையை ஒழியப்பண்ணும்; நீதிமாணஸ்திரப்படுத்தும்: நீதியுள்ள தேவன் இருதயத்தையும் அந்தக்கரணங்களையும் சோதிக்கிறார்.—என் கேடகம் செவ்வையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்திலிருக்கின்றது.—தேவன் நீதிமாண்களுக்கு நியாயஞ்செய்கிறார், தேவன் நாடோறும் பாலியின்மேல் உட்கோபங்கொள்ளுகிறார்.—அவன் திரும்பாவிட்டால் அவர் தமது பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தமது வில்லில்நாணெற்றி அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.—அவன் நிமித்தம் அவர் மரணுயுதங்களையும் ஆயத்தப்படுத்தினார்; தயரப்படுத்துகிறவர்களுக்கு விரோதமாய்த் தமது

அம்புகளைப் பிரயோகிக்கிறார்.—கேள், அவன் யெ அநீதியைப்பெறக் கருப்பவேனைப்படுகிறான், தீமையைக்கருப்பந்தரித்து, பொய்யைப் பிரசவித்தான்.—ஒருகுழியைவெட்டி, அதைத்தோண்டி, தான்வெட்டினகுழியில்தானே விழுந்தான்.—அவன் செய்ததீமை அவன் சிரசின்மேலேதிரும்பும், அவன் கொடுமை அவன் உச்சியில் இறங்கும்.—நான் யெகோவாவை அவர் நீதிப்படி, யெதுதிப்பேன்: சருவத்துக்குமேலான யெகோவாவின் எாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

அ. சங்கீதம்.

தேவனுடைய லட்சணத்தையும் அவர்மனுஷருக்குச்செய்த அனுக்கிரகத்தையும் புகழ்தல்.

கித்தித்வாத்தியத்தில் வாசிக்கும்பொருட்டுப்பாடகத்தலவவனிடத்தில் தாவீது ஓப்பித்தசங்கீதம்.

ஆ, எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமண்டலமெங்கும் உமதுநாமம் எவ்வளவுமேன்மையுள்ளது, ஆகாயமண்டலங்களின்மேல் உமதுமகிமையை ஸ்தாபித்தீர்.—நீர் உமதுசத்துருக்களினிமித்தம் பகைவனையும் பழிகாரனையும் அமைவிக்கும்பொருட்டு, பாலருங் குழத்தைகளுமாகிய இவர்களுடையவாயினின்ற வல்லமையைவெளிப்படுத்தினீர்.—உம்முடைய விரல்களினால் செய்யப்பட்ட ஆகாயமண்டலங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் உற்றுப்பார்க்கிறபொழுது, —நீர் அவனை நினைக்கிறதற்குமனுஷனும், நீர் அவனைச்சந்திக்கிறதற்கு மனுபுத்திரனும், எம்மாதிரிமென்சிறேன்.—நீர் அவனைத் தேவதுதரினும் சற்றேசிறியவனாகக்கி, மகிமையினாலும் கனத்தினாலும் அவனைமுடிசூட்டினீர்.—உமதுகையினால் செய்யப்பட்ட கிரியைகளுக்குமேலாக அவனுக்கு ஆளுகையை அருளினீர்.—ஆமொடுமுதலிய வெளியிலுள்ள மிருகங்கள்யாவும், -ஆகாயத்துப்பறவைகளும், சமுத்திரமச்சங்களும், மற்ற நீர்வாழ்வனவுமாகிய யாவற்றையும் அவனுக்கு அடிப்படுத்தினீர்.—எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே, பூமண்டலமெங்கும் உமதுநாமம் எவ்வளவுமேன்மையுள்ளது.

க. சங்கீதம்.

க. செயத்தினிமித்தம் தேவனைத்துதித்தல்: யக. சகாயம்பெறப்பிரார்த்தித்தல்.

முதலாப்பேன் வாத்தியத்தில்வாசித்தம் பொருட்டுப்பாடகத்தலவவனிடத்தில் தாவீது ஓப்பித்தசங்கீதம்.

யெகோவாவே, நான்என் பூரணஇருதயத்தோடும் உம்மைத்துதிப்பேன்; உமதுசகலஆச்சரியமான கிரியைகளையும் விவரிப்பேன்.—உம்

(எ. சங். க.) ஏசா.௧௮.௧௧. சங்.இய.௨௨. (உ) சங்.௧௧.யெ. (க) உசாமு.௧௧.௭.அ. உசாமு.௨௪.௧௧. (ச) உசாமு. ௨௪.௭. (க) சங்.௧௪.௨. சங்.௪௪.௨௧. (அ) சங்.யெ.௧. (க) உசாமு.௧௧.௭. உ.நாளா.௨௮.௧. சங்.௧௧.௧. வெளி. ௨.௨௧. (ய) சங்.௧௨.௧௪. (யெ) உபா.௧௨.௪௧. (யக) உபா.௧௨.௨௧.௪௨. (யச) யோபு.௧௧.௧௧. ஏசா.௧௧.௧௧. யாக். ௧.யெ. (யெ) எஸ்த.௭.௧. நீதி.௧.௨௨. பிர.யெ.௧. (யக) க.இரா.௨.௧௨. எஸ்த.௧.௨௪. (அ) சங்.௧. சங்.௧௪.௮.௧. சங்.௧௧.௧. (உ) மத்.௧௧.௨௧. க.கொரி.௧.௨௭. சங்.௪௪.௧௧. (க) சங்.௧௧.௨. (ச) யோபு.௭.௧௧. சங்.௧௪.௧. எபி.௨.௧. (க) ஆதி.௧.௨௧.௨௮. (அ) க.கொரி.யெ.௨௭. எபி.௨.௮.—(க. சங். ௨.) சங்.இ.௧௧. சங்.௮.௧.௧.

யில்மகிழ்ந்து களி கூருவேன்: சருவத்துக்கு மே
 லானவரே, உமதுநாமத்தைக் கீர்த்தனம்பண்ணு
 வேன்.—நீர் நீதியுள்ள நியாயாதிபதியாய்ச்சிங்கா
 சனத்திலவீற்றிருந்து, என்நியாயத்தையும் வழக்
 கையுநீர்தீர்.—ஆதலால் என்சத்துருக்கள்முறம்
 சாட்டியிடிலிழுந்து, உமது சமுக்கத்தில் நாசம
 டைடவார்கள்.—அந்நியதேசத்தாரைக்கடிந்து, பா
 விகளைச்சங்கரித்து, அவர்கள்நாமத்தை ஒருபொ
 மூதாயில்லாதபடி அழித்தீர்.—சத்துருசெய்யும் அ
 பிஷகன் ஒருபொழுதும் இல்லாமல் தொலைந்து
 போயின: அவர்கள்நகரங்களை அழித்துவிட்டீர்;
 அவர்கள்பேரும் அவர்களோடே ஒழிந்துபோ
 யிற்று.—யெகோவாவே சதாகாலமுயிருப்
 பார்: அவர் நியாயந்தீர்ப்பதற்குத் தமது ஆசனத்
 தையுத்தப்படுத்தியிருக்கிறார்.—அவர் பூலோகத்
 தாருக்குநீதிப்படி நியாயத்தீர்ப்புக்கொடுப்பார், நி
 யாயத்தக்கேற்கச்சனங்களுக்குநீதிசெய்வார்.—
 யெகோவாநெருக்கப்பட்டவர்களுக்குப் புக
 லிடமும், இடர்ப்பெடுக்காலங்களில் அவர்களுக்
 குத்தஞ்சமுமாயிருக்கிறார்.—யெகோவாவே,
 நீர் உம்மைத் தேடுகிறவர்களைக்கைவிடாமலிருக்
 கிறபடியால், உமதுநாமத்தைஅறிந்தவர்கள் உம்
 மையேநம்பியிருப்பார்கள்.—சீயோனிலேவாசமா
 யிருக்கிற யெகோவாவைக்கீர்த்தனம்பண்
 ணுங்கள்: அவர் கிரியைகளைச் சனங்களுக்குள்
 உடனேதெரிவியுங்கள்.—இரத்தப்பழிகளை அவர்விசா
 ரிக்கிறபொழுது அவர்களைநினைக்கிறார்:வருத்தப்
 புகிறவர்களிடமொலத்தை மறவார்.—மரணவா
 சல்களினின்றுஎன்னைத்தாக்கிவிடுகிறயெகோ
 வாவே, என்மேலிரங்கும்;என்னைப்பகைக்கிற
 வர்களால்வரும் என் உபத்திரவத்தைப்பார்த்தரு
 ளும்.—அதினால்தான்சீயோன்குமாரத்திகளின்வா
 சலில், உம்முடைய கீர்த்தனங்களைஎல்லாம்விவ
 ரிப்பேன்: நீர்செய்த இரட்சிப்பைநினைந்துமகிழ்
 வுந்நிருப்பேன்.—அந்நியதேசத்தார் தாங்கள் வெட்
 டினசூழியில் தாங்கவேலிமுந்தார்கள்: அவர்கள்
 மறைத்துவைத்தவலையில் அவர்களுடையகாலே
 அகப்பட்டுக்கொண்டது.—யெகோவா தாம்
 செய்கிற நியாயத்தினால் அறியப்படுகிறார்: பாவி
 தான் தன் கையிறை செய்யப்பட்ட செய்கை
 யிலே சிக்கிக்கொண்டிருக்கிறான். இகாயோன்.
 சேலா.—பாவிக்கும், தேவனைமறக்கிறசாகியார்
 யாவரும் நரகத்திலே தன்னப்படுவார்கள்.—எளி
 யவர்கள் எப்பொழுதும் மறக்கப்படுவதில்லை: து
 யரப்படுகிறவர்களின் நம்பிக்கை எப்பொழுதும்
 அழிந்துபோவதில்லை.—யெகோவாவே, எழு
 ந்தருளும்; மனுஷன் மேற்கொள்வ விடாகிறும்:
 அந்நியதேசத்தார் உமது சமுக்கத்தில் நியாயத்தீர்ப்
 பை அடைவார்கள்.—யெகோவாவே, அந்நிய

தேசத்தார், தங்களைமனுஷர்மாத்திரமென்றணரு
 ம்பொருட்டு அவர்களைப்பயப்படுத்தும். சேலா.

யெகோவாவே, நீர் தூரத்தில்நிற்கிறதென்ன,
 ஆபத்துநேரிடுகிற சமயங்களில் நீர் மறைந்திருக்
 கிறதென்ன.—துன்மார்க்கன் இருமாப்பினால் உ
 பத்திரவப்படுகிறவர்களைத்தூயரப்படுத்துகிறான்.
 அவர்கள்செய்த தூரலோசனையில் அவர்களே
 அகப்படுவார்கள்.—துன்மார்க்கன் தன் மன ஆசை
 யைக்குறித்துமென்மைபாராட்டி, யெகோவா
 வெறுக்கிற பொருளாசைக்காரனைப்போற்றுகி
 றான்.—துன்மார்க்கன் தனது அகங்காரத்தினால் தே
 வனைத்தேடான்: தேவனைப்பற்றும்சிற்தனை அ
 வனுக்கில்லை.—எக்காலத்திலும் அவனுடையவ
 ழிகள் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்
 தீர்ப்புக்கன் அவன் காட்சிக்கெட்டாமல் மேற்
 பட்டிருக்கின்றன: அவன் தனதெல்லாச் சத்து
 ருக்கன்மேலுஞ் சீறுகிறான்.—நான் அசைக்கப்ப
 டேன், எக்காலத்திலும் எனக்கு ஆபத்துநேரிடா
 தென்று தன்மனதில் எண்ணியிருக்கிறான்.—அ
 வன்வாய் திட்டும், கபடும், கொடுமையுமாகியநு
 வைகளால்நிறைந்திருக்கின்றது: அவன் அடிநா
 விலேதீவினையும், அநியாயமுமுண்டு.—கிராமங்
 களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருக்கிறான்: ம
 றைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகி
 றான்: அவன் கண்கள் ஏழைகளைக்குறிப்பாய்ப்
 பார்த்துக்கின்றன.—குகையிலுள்ள சிங்கத்தைப்போ
 ல்ஒளிப்பிடத்தில் பதிவிருக்கிறான்: எளியவனை
 ப்பிடிக்கும்படி பதிவிருக்கிறான்: அவனைத் தன்
 வலையில் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.—
 அவனைநொறுக்கியும் நெருக்கியிருக்கிறான், ஏ
 மைகளைத் தன்வல்லமைக்குள் விழப்பண்ணுகி
 றான்.—தேவன் இதைமறந்துவிட்டார்:பராமு
 கமாயிருக்கிறார்; ஒருக்காலும் இதைக்காணமாட்
 டாரென்றெண்ணிக்கொண்டிருக்கிறான்.—யெ
 யெகோவாவே, எழுந்தருளும்; தேவனே, உமது
 கையை ஒங்கும்: உபத்திரவப்படுகிறவர்களைமற
 வாகிறும்.—இதை விசாரிக்கமாட்டாரென்றெண்
 ணித்துன்மார்க்கன் தேவனைஅவமதிக்கவேண்
 டியதென்ன.—இதைக்கண்டிருக்கிறீர்; நீர் உபத்
 திரவத்தையும் கிலேசத்தையும் நோக்குகிறீர், அ
 தற்கு உமது கை பலனளிக்கும்: ஏழையான
 வன் தன்னை உமக்கொப்பிக்கிறான்; அநாதபிள்
 னைகளுக்கு நீரேதுணை.—துன்மார்க்கனும் துஷ்
 டனுமானவனுடைய புயத்தை முறித்துவிடும்:

(இ) உபா.க.யச. (எ) சங்.ர.உ.யெ.உச. எபி.க.யக. (அ) சங்.கச.யக. (க) சங்.கஉ.எ. சங்.சச.க. சங்.கக.உ.(ஃ) சங்.கக.யச. (ஃ) ஆதி.க.இ. (யச) சங்.உய.இ. (யஇ) சங்.எ.யஇ.யக. நீதி.இ.உஉ. (யச) யாத்.எ.இ.(யஎ)யோபு. அ.யக. சங்.இ.உஉ. (யஅ) நீதி.உக.யஅ.—(ய. சங். உ.) சங்.எ.யச. நீதி.இ.உஉ.(க)சங்.கச.ச. நீதி.உஅ.ச. ரோ க.கஉ. (ச) சங்.யச.கஉ. (இ) நீதி.உச.எ. ஏசா.உச.யக. சங்.யஉ.இ. (ச) சங்.கய.க. பிர.அ.யக. ஏசா.இ.க.யஉ. வெளி.யஅ.எ. (எ) ரோ.க.யச. யோபு.உய.யஉ. சங்.யஉ.உ.(அ)அபகூ.க.யச. சங்.யஎ.யக.(க)சங்.யஎ.யக.(யக) யோபு.உஉ.யக. (எ)சேசு.அ.யஉ.(உ)மீகா.இ.க. (யச)உ.தீமொ.க.யஉ. சங்.சஅ.இ. ஒசி.யச.க.(யஇ)சங்.கஎ.யஎ. னூஎஎ

அவனுடைய தீமைஒழியும்டும் அதைவிசாரித்
 யக தருளும்.—யெகோவா கித்திய இராசா: அந்
 நியதேசத்தார் அவர்தேசத்தைவிட்டு ஒழிந்துபோ
 யெ ளார்கள்.—யெகோவாவே, தாமுமையுள்ளவர்
 களுடைய விண்ணப்பத்தைக்கேட்டார்: அவர்
 யக கள் இருதயத்தை உறுதிப்படுத்துவீர்.—மண்ணி
 ளாலாகியமனுஷன் இனி அதிகமாய்ப்பயங்கரத்
 தை உண்டாக்காதபடி, நீர் அநாதபிள்ளைகளுக்
 கும் உபத்திரவப்படுகிறவர்களுக்கும் நீதியைச்
 செய்கிறதற்கு, உமதுசெவியைச்சாய்த்துக்கேட்
 டருளுவீர்.

யக. சங்கீதம்.

க. தாவீது சத்தருக்களால் துயரப்படல்: ச. தே
 வனே தனக்குப் புகவிட்டமென்றுதேடல்.

பாடகத்தலவனிட்டுத்தில் தாவீது ஒப்பித்தசங்கீதம்
 நான் யெகோவாவில் நம்பிக்கைவைக்கிறே
 ன்: அப்படியிருக்க, ஒருபறவையைப்போல உங்
 கள் மலைக்கு ஒடிப்போங்கென்று நீங்கள் எ
 னக்குச் சொல்லவேண்டியதென்ன:—பார், துண்
 மாரக்கர் செவ்வையான இருதயமுள்ளவர்களை
 இரகசியத்தில் எய்யும்படி வில்லைவளைத்து, அம்
 புகளை நாணிலேபூட்டுகிறார்கள்.—அஸ்திபாரங்
 கள் பெயர்க்கப்படுமென்பொழுது நீதிமான் என்ன
 செய்வான்.—யெகோவா தமது பரிசுத்த ஆல
 யத்திலிருக்கிறார், யெகோவாவின் சிங்காச
 னம் வானத்திலிருக்கின்றது: அவர்கண்கள் உற்
 றப்பார்க்கின்றன, அவருடையகண்ணிமைகள்
 மனுபுத்திரரைப் பரிட்சிக்கின்றன.—யெகோ
 வா நீதிமானைப்பரிசோதிக்கிறார்: துண்மார்க்க
 னையும் கொடுமையிற்றிரியமுள்ளவனையும் அவர்
 திருவுள்ளம் வெறுக்கின்றது.—கண்ணிகளையும்,
 அக்கினியையும், கந்தகத்தையுந் துண்மார்க்கர்
 மேல்சொரியப்பண்ணுவார்: எரிகாற்று அவர்கள்
 பாத்திரத்திற்குப்பங்கு.—யெகோவா நீதியுள்
 ளவர், அவர்நீதியின்மேற்பிரியமுள்ளவராயிருக்
 கிறார்; அவர்முகம் சன்மார்க்கன்மேல்நோக்கமா
 யிருக்கின்றது.

ய௨. சங்கீதம்.

க. தாவீது புலம்பல்: கூ. தேவனைத்தஞ்சமெனக்
 கொள்ளல்.

ஷீயினித்தில் வாசிக்கும்பொருட்டுப் பாடகத்தலவ
 னிடத்தில் தாவீது ஒப்பித்தசங்கீதம்.
 யெகோவாவே, உதவிசெய்யும்; தேவபத்
 தியுள்ளவன் அகன்றுபோகிறான்; உண்மையுள்
 ளவர்கள் மனுபுத்திரரினின்றி ஒழிந்துபோனார்
 கள்.—ஒவ்வொருவருந் தங்கள் தங்கள் அயலா
 ருடன் பொய்ப்பேசுகிறார்கள்: அவர்கள் இரும

னமுள்ளவர்களாய் இனியஉதடுகளினால் முகங்
 துதி பேசுகிறார்கள்.—யெகோவாமுகஸ்துதி
 பேசும் உதடுகளெல்லாவற்றையும், அகக்காரம்
 பேசும்நாவையுஞ்சேதிப்பார்.—அவர்கள், எங்கள்
 நாவினால் மேற்கொள்வோம்; எங்கள் உதடுகள்
 எங்கள் வசம்: ஆர் எங்களுக்கு ஆண்டவரென்று
 சொல்லுகிறார்கள்.—உபத்திரவப் படுகிறவர்கள்
 சகிக்குந்துயரத்தினியித்தமும், எளியவர்கள் வி
 டும்பெருமுக்சினியித்தமும், நான் இப்பொழுது
 எழுந்து, அடைக்கலஸ்தானத்தை ஆவலுடன்வி
 ரும்புகிறவனை அதிலே வைப்பேனென்று யெ
 கோவா சொல்லுகிறார்.—யெகோவாவின்
 வாக்குகள் மண்குகயில்எழுதரம்உருக்கிபுட
 மிடப்பட்ட வெள்ளிக்கொப்பானபரிசுத்தவாக்
 குகள்.—யெகோவாவே, நீர் அவர்களைக்காத்
 துக்கொள்வீர், நீர் அவர்களை இந்தச்சந்தியாரி
 னின்றிலலக்கி, என்றுங்காப்பாற்றுவீர். நீசராசு
 யமனுஷர் உயர்ந்திருக்கும்பொழுது, துண்மார்க்
 கர்சுற்றித்திரிவார்கள்.

யகூ. சங்கீதம்.

தாவீதுபுலம்பிப் பிரார்த்தித்தல்.

பாடகத்தலவனிட்டுத் தாவீது ஒப்பித்தசங்கீதம்.
 யெகோவாவே, எதுவரைக்கும் நீர் என்னை
 நினையாமலிருப்பீர், எப்பொழுதுமா; எதுவரைக்
 கும் உமதுமுகத்தை எனக்குமறைப்பீர்.—எதுவ
 ரைக்கும்நான்தினமும் என் இருதயத்தில்விசனப்
 பட்டு, என்மனதில் ஆலோசனைபண்ணுவேன்; எ
 துவரைக்கும் என்சத்துரு எனக்குமொய்த்தன்
 னைஉயர்த்துவான்.—என் தேவ னாகிய யெகோ
 வாவே, என்மேற்சிறந்தையைத்தனைக்கேட்
 டருளும்: நான்மகாநித்திரையுடையாதபடி என்
 கண்களை விளக்கியருளும்.—இல்லாவிட்டால்
 என்விரோதி, நான் அவனைச்செயித்தேனென்பா
 ன்; நான்தன்னாடும்பொழுது என்சத்துருக்கள்
 களிகூருவார்கள்.—நான் உமது தையின்மேல் நம்
 பிக்கையாயிருந்தேன்; என் இருதயம் உமதுஇரட்
 திப்பினால் மகிழ்ந்திருக்கும்.—யெகோவா அ
 னுக்கிரகஞ்செய்தார், ஆதலால் நான் அவரைப்
 பூடுவேன்.

ய௪. சங்கீதம்.

பாவிகள் செய்யுந்தீமையும் அவர்கள் படுந்
 தண்டனையும்.

பாடகத்தலவனிட்டுத் தாவீது ஒப்பித்தசங்கீதம்.
 தேவன் இல்லையென்று அஞ்ஞானமுள்ள
 வன் தன்மனதில் எண்ணியிருக்கிறான். அவர்
 கந்துஷ்டர், அரோசிகமான கிரியைகளைச்செய்

(யக) சங்.௨௨.ய. எரே.ய.ய. புல.௩.யக. தானி.ச.கூச. க.தீமோ.க.யெ. (யெ) க.நாளா.௨௨.ய. (ய௨) சங்.௨௨.
 கூ. ஏசா.யக.ச.—(யக. சங். க.) க.சாமு.௨௨.யக.௨.ய. (௨) சங்.௨௨.யெ. (ச) அபகூ.௨.௨.ய. சங்.௨.ச. ஏசா.கூச.
 க. மத்.௩.கூச. அப்.எ.சக. வெளி.ச.௨. சங்.கூ.யக. (௩) ஆதி.௨.௨.க. யாக்.க.யெ. (சு) ஆதி.யக.௨.௪. ஏசேக்.
 கூ.௨.௨. ஆதி.சக.கூச. க.சாமு.௨.௨. சங்.௩.௩.௨. (எ) சங்.ச.௩.௩. யோபு.கூச.௩. சங்.கூ.ய.௨. க.பேதுரு.கூ.யெ.—
 (யெ. சங். க.) ஏசா.௩.௩.க. மீகா.௩.௨. (௨) சங்.ய.௩. சங்.௨.௨.௨. எரே.கூ.௨. ரோ.யக.ய.௨. க.நாளா.யெ.கூ.
 (க) க.சாமு.௨.௨. (௩) யாத்.கூ.௩.௨. சங்.ய.௩. (சு) உ.சாமு.௨.௨.கூச. சங்.யக.௨. நீதி.கூ.௩. (யகூ. சங். க.)
 உபா.கூ.யெ. யோபு.யக.௨.௨. ஏசா.௩.௩.௨. (கூ) எஸ்ரூ.கூ.௨. எரே.௩.௩.கூ. (ச) சங்.௨.௩.௨. (௩) சங்.கூ.௨.௨.
 (சு) சங்.யக.௩.௨.—(ய௪. சங். க.) சங்.ய.௪. ஆதி.கூ.யக.யெ.

கிருட்கள், நங்கிரியைசெய்பவரொருவருமில்லை.—
 ௨ தேவனைத்தேகிறொளவானுண்டோன்றறியும்படி யெகோவா வானத்தினின்றும்னுபுத்திரரை உற்றுப்பார்த்தார்.—எல்லாரும் நெறிதவறிசெய்யக்கேள்வனவர்களானார்கள்: நங்கிரியைசெய்பவரெருவனுமில்லை.—ஆகாரத்தைப்புகிப்பதுபோலஎன்சனங்களைப்படுத்தி, யெகோவாவைப்பிரார்த்திக்காமலிருக்கிறஇந்தத்தார்கிரியைக்காரரெல்லாரும் அறிவில்லாகிருக்கிருட்களா.—தேவன் நீதிமானுடைய சந்தியாருடனிருக்கிறபடியால் அவர்கள் மிகவும் பயந்தார்கள்.—யெகோவா அவனுக்குப்புகலிடமாயிருக்கிறதினால், சிறுமைப்படுகிறவனுடைய ஆலோசனையைநீங்கள் அவமதித்தீர்கள்.—ஆ, இலரவேலை இரட்சிக்கும் இரட்சிப்புச்சீயோனினின்று தோன்றினால் நலமாகும்; யெகோவா தம்முடைய சனங்களைச் சிறையிட்கும்பொழுது, யாக்கோபு களிகூருவான், இலரவேல் மகிழ்ந்திருப்பான்.

யடு. சங்கீதம்.

சீயோன் நகரத்தாரை வருணித்தல்.

தாவீது பாடின சங்கீதம்.

யெகோவாவே, யாவன் உமதுகூடாரத்தில் தங்குவான், யாவன் உமதுபரிசுத்தமலையிலேவாசம்பண்ணுவான்.—நேர்மையாய் நடந்தும், நீதியைநடப்பித்தும், மனதாரச்சத்தியத்தைப்பேசியும்,—தன்நாவினால்புறங்கூறாமலும், தன்அயலானுக்குத்தீங்குசெய்யாமலும், தன்சினேகனுக்குவிசுவரோதமாக அவதூறுபேசாமலும்,—தன்மார்க்களை அலட்சியம்பண்ணியும், யெகோவாவுக்குப்பயப்படுகிறவர்களைக்கனப்படுத்தியும், தனக்குநட்டம்வந்தாலும் ஆணையிட்டு அதில் தவறிப்போகாமலும்,—தன்நிரலியத்தை அரியாயவட்டிக்குக்கொடாமலும், குற்றமற்றவனுக்குவிசுவரோதமாகப்பரிதானம்வாங்காமலும் இருக்கிறவனே. இவைகளைச்செய்கிறவன் என்றும் அசைக்கப்படான்.

யசா. சங்கீதம்.

௧. தாவீது தேவனைத் தஞ்சமென்று கொள்ளல்:
 ௫. நித்திய சீவனை அபேட்சித்தல்.

தாவீதுபாடின மிக்தாம் என்னுஞ் சங்கீதம்.

தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன்: ஆதலால்என்னைக்காத்தருளும்.—என்னெஞ்சமே, யெகோவாவை நோக்கி, நீரே என் ஆண்டவர், என்நன்மை உமக்குச்செல்லாதென்றாய்.—பூமியிலுள்ள பரிசுத்தர்களுக்கும் மாட்சிமையுள்

ளவர்களுக்கும்ே அதுசெல்லும், அவர்கள்மேல் நான்முழுமையும் பிரியமாயிருக்கிறேன்.—அந்நியதேவனைவிரைந்துபின்பற்றுகிறவர்களுக்குத்தக்கங்கள்பெருகும்: அவர்களுடைய இரத்தபாணபலிகளை நான் ஊற்றவுமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதகளினால் சொல்லவுமாட்டேன்.—யெகோவாதொடுவன்சுதந்தரம், என்பாத்திரத்தின் பங்கு: என்பாகத்தை நிலப்படுத்திநீர்.—இனியஸ்தானத்தில் எனக்கு அளவுதல் விழுந்தது; உத்தம சுதந்தரமே எனக்குக்கிடைத்தது.—எனக்கு ஆலோசனை தந்தவராகிய யெகோவாவைத்துதிப்பேன்: இராத்திரிகாலத்தில்என்அந்தக்கரணங்களும்குணர்ந்துகின்றன.—நான் இடைவிடாதபடி யெகோவாவை எனக்குமுன்பாக வைத்திருக்கிறேன்: அவர் என் வலப்பாரிசுத்திவிருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவேன்.—அதினிமித்தம் என்மனம் மகிழ்ந்திருக்கின்றது, என்னுள்ளங்களிகூருகின்றது: என்சீரமும் நம்பிக்கையோடேசயனிக்கும்.—நீர் என்ஆத்தாமத்தைமரித்தோர்ஸ்தலத்தில்விடவுமாட்டீர்; உம்முடைய பரிசுத்தன் அழிவைக்காணவிடீர்.—சீவனின்பாதையை எனக்குத்தெரியப்படுத்துவீர். உமதுசமுக்கத்தில்பூரணஆனந்தமிருக்கின்றது; நித்தியமானபேரின்பம் உமதுவலப்பாரிசுத்தில் உண்டு.

யஎ. சங்கீதம்.

தாவீது தான் குற்றமற்றவனென்று சாதித்தல். அவன் தன்னைநினைத்தவர்களுக்கு விசுவரோதமாய்ப் பிரார்த்தித்தல்.

தாவீதின் பிரார்த்தனை.

யெகோவாவே, நீதியைக்கேட்டருளும், நான்இடும்ஒலத்தைச்சிந்தித்துக்கொள்ளும், வஞ்சகமற்ற உதகுகளினின்றும்பிறக்கும் என் பிரார்த்தனைக்குச் செவிகொடுத்தருளும்.—எனதுநியாயத்தீர்ப்பு உமது சந்நிதியினின்றும் வருவதாக; நியாயமானவைகளை உமதுகண்களினோக்கக்கடவன்.—நீர் என் இருதயத்தைப்பரிசோதித்து, இராத்திரிகாலத்தில் என்னைவிசாரித்து என்னைப்பீட்சித்தும்ஒருதோஷமுங்காணமாட்டீர்; நான்வாய்தவறிப்பேசாதபடி தீர்மானம்பண்ணினேன்.—உமதுவாயின்வாக்குகளால் நான்மனுஷருடைய செய்கைகளைக்குறித்து, நாசனுடைய பாதைக்குவிவகியிருந்தேன்.—என்கால்கள்வழுவாதபடி, உமதுநெறியில் என்நடையை ஸ்திரப்படுத்தியருளும்.—தேவனே, நீர் என்னைக்கேட்டருளவீர்: ஆதலால் உம்மிடத்தில் பிரார்த்தனைபண்ணினேன், எனக்குச் செவிசாய்த்து என்வாக்க

(௨) சங்.கூ.யகூ. (கூ) ரோ.கூ.ய,யக,யெ. (ச) எரே.ய,உடு. ஆமோ.அ.ச. சங்.எகூ.ச. ஏசா.சச.எ. (சு) சங்.கூ.க. (எ) சங்.டுகூ.ச. யோபு.சஉ.ய. சங்.ாஉச.க.—(யடு. சங். க.) சங்.உகூ.கூ, சங்.உசு. (௨) ஏசா.கூ.யடு. சக.அ.யகூ. எபெ.ச.உடு. (கூ) லேவி.யகூ.யசு. சங்.கூ.யகூ. யாத்.உகூ.க. (ச) நியா.யகூ.கடு. (டு) யாத்.உஉ.உடு. யாத்.உகூ.அ. உ.பேதுரு.க.ய.—(யசு. சங். க.) சங்.உடு.உய. (௨) யோபு.உஉ.உ.கூ. சங்.டுயகூ. ரோ.யகூ.கடு. (ச) யாத்.உகூ. யகூ. ஓசி.உ.யகூ.யஎ. (டு) உபா.கூ.உ.அ. சங்.ாசஉ.டு. எரே.ய,யசு. புல.கூ.உச. சங்.யகூ.சு. (எ) சங்.யஎ.கூ.(அ)சங். எகூ.உகூ. சங்.யடு.டு. (கூ) சங்.கூ.ய.—(ய) சங்.சகூ.யடு. அப்.உ.உஎ.கூ.க. (யக) மத்.எ.யசு. சங்.யஎ.யடு. மத்.டு. அ.க.யோவா.கூ.உ. சங்.கூ.சு.அ.—(யஎ. சங். க.) சங்.யகூ.எ. யோபு.உகூ.ய. சங்.ாநகூ.உ. சக.யகூ.கூ. க.பேதுரு. க.எ. (டு) சங்.ாயகூ.ாநகூ. (ச) சங்.ாயசு.உ.

எ கைக்கேட்டருளும்.—உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாயெழுமிருவர்களினின்றும் உமது வலக்கரத்தினால் இரட்சிக்கிறவராகிய நீர், உமது ஆச்சரியமான அனுக்கிரகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.—கண்மணியைப்போல என்னைக்காத்தருளும்.—என்னை அழிக்கத் தேடுகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற பிராணசத்துருக்களுக்கும் மறைவாக உமது சிறகுகளின்நிழலில் என்னை இரட்சித்தருளும்.—அவர்கள் புஷ்டியாகித்தங்கள் வாயினால் வீம்புடைய பேசுகிறார்கள்.—நாங்கள் செல்லும்வழியில் இப்பொழுது அவர்கள் எங்களை வளைந்துகொண்டார்கள்: தரையில் எங்களைத் தாழ்த்தப்பார்க்கிறார்கள்.—பீறுவதற்கு அபேட்சிக்கிற சிங்கத்தாக்கும், ஒளிப்பிடங்களில்பதிவிருக்கிற சிங்கத்தாக்கும் அவர்கள் ஒப்பாயிருக்கிறார்கள்.—யெகோவாவே, எழுந்திருந்து அவனுக்கு முந்திக்கொண்டு, அவனைமடங்கப்பண்ணும்: யெகோவாவே, உமது கட்சமாகிய துன்மார்க்கனுக்கும், உமது கரமாகிய மனிதருக்கும் என் ஆத்தமாவைத் தப்புவியும்.—யெகோவாவே இப்பிரபஞ்சத்தாரும், இச்சீவியத்தில் மாத்நிரம் வாழ்வுடையவர்களாகிய இவர்களுடைய வயிற்றை உமது மறைபொருளினால் பூரணப்படுத்துகிறீர்: இவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருத்தியடைந்து, தங்களுக்கு மிஞ்சுகிற பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைத்துவிடுகிறீர்கள்.—நானே, நீதியோடே உமது முகத்தைத் தரிசிப்பேன்: நான் உமது சாயலையுடையவனாக விழிக்கும்பொழுது, திருத்தியடைவேன்.

124. சங்கீதம்.

தேவன் செய்கிற மிகுதியும், ஆச்சரியமுமான ஆசீர்வாதங்களினியித்தம் தாவது அவரைத்து தித்தல்.

பாடகத்தலவலனித்தில் தாவீது ஒப்பித்த சங்கீதம். யெகோவாவின் தாசனுகிய இவன் தன்சகல சத்தருக்கள் கையினின்றும் ஷஷலின் கையினின்றும் தன்னை யெகோவா விவேத்தகாலத்தில் மேல்வரும்பாட்டையெகோவாவின் மேல் பாடினான்.

என் பெலமாகிய யெகோவாவே, நான் உம்மை நேசிக்கப்பேன்.—யெகோவாவே என் கண்மலை, என் கோட்டை, என் இரட்சகர், என் தேவன், நான் நம்பும் என் தஞ்சம், என் கேடகம், என்னை இரட்சிக்கும் கொம்பு, என் உயர்ந்த தருக்கம்.—துதிக்கப்படும் யெகோவாவை நான் நோக்கிப் பிராந்திப்பேன்: அத்தலை என் சத்துருக்களினின்றும் இரட்சிக்கப்படுவேன்.—மரணசஞ்சலங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன, துஷ்டராகிய வெள்ளம் என்னைப்பயப்படுத்திற்று.—நரகபந்தங்கள் என்னைச் சூழ்ந்தன: மரணக்கண்

னிகள் எனக்கு நேரிட்டன.—நான் வியாகுலப்பட்டுப் பொழுது யெகோவாவைப் பிராந்தித்தேன், என் தேவனுக்கு ஒலமிட்டேன்: அவர்தமது ஆலயத்தினின்றும் என் சத்தத்தைக்கேட்டார், நான் இட்ட ஒலம் அவர் செவிக்கேற்றிற்று.—அப்பொழுது அவர் கோபித்தபடியால் பூமி அசைந்து அதிரந்தது; மலைகளின் அஸ்திபாரங்கள் அசைந்து குலங்கின.—அவருடைய நாசியிலிருந்து புகை எழுந்தது, அவர் வாயினின்றும் அக்கினி புறப்பட்டுப்பெரித்தது: தழல் அதினால் மூண்டது.—அவர் வானத்தைத்தாரும்படி செய்து இறங்கினார்: காரிருள் அவர் பாதத்தின் கீழிருந்தது.—அவர் கெரூபியின்மேலேறிப் பறந்தார்: யகாற்றின் சிறகுகளின்மேற் பறந்தார்.—அவர் சலராகியையும் ஆகாயத்தின் காரீமகக்களையும் தம்மைச் சூழும் கூடாரமாக்கிக்கொண்டு, அந்தகாரத்தில் வாசம்பண்ணினார்.—அவர் சந்நிதிப்பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் அகன்று போக, கண்மழையுந் தழலுஞ்சொரிந்தன.—யெகோவா வானத்தில் முழக்கமிட்டார், சருவத்துக்குமேலானவர் தொனிசெய்தார்; கண்மழையுந் தழலுஞ்சொரிந்தன.—அவர் தமது அம்சபுகளைப்பிரயோகித்து அவர்களைச்சிதற அடித்தார்; மின்னல்களைத் தேற்றுவித்து அவர்களைக்கிலேசப்படுத்தினார்.—யெகோவாவே, உமது விடுமுழக்கத்தினாலும், உமது நாசியின்சவாசவேகத்தினாலும், சமுத்திரத்தின் நீர்க்கால்கள் வெளிப்பட்டன, பூமியின் அஸ்திபாரங்கள்தோன்றின.—அவர் உயரத்தினின்றும் கைநீட்டி என்னைப்பிடித்தது, மிகுந்த சலத்தினின்றும் என்னை நீக்கிவிட்டார்.—என்னிலும் அதிக பலவான்களாயிருந்த வெவல்லமையுள்ள என் சத்துருவுக்கும் என் பகைவர்களுக்கும் என்னைத் தப்புவித்தார்.—எனக்கு அடிபுத்து நேரிட்டநாளில் அவர்கள் என்மேல் பாய்ந்தார்கள்: அப்பொழுது யெகோவா என்னைக்கு ஆதரவாயிருந்தார்.—அவர் என்மேல் பிரிகையங்கொண்டபடியினால் என்னைவிதித்து, விஸ்தாரஸ்தானத்துக்குக் கொண்டுவந்துவிட்டார்.—யெகோவா அருளிய நெறிகளை நான் காத்து உயர்ந்தேன், நான் பாவஞ்செய்து தேவனை விட்டு விலகவில்லை;—ஆதலால் யெகோவா என் உகீதியின்படி எனக்குப் பலனளித்தார்; என் கையின்சத்தத்துக்கேற்க எனக்கு நன்மைசெய்தார்.—அவருடைய நியாயத்தீர்ப்புக்கண்யாவும் என்முன்னிருந்தன, அவருடைய பிரமாணங்களை நான் விட்டுவிலகவில்லை.—நான் அவர் சமுக்கத்துக்கு உகநேரானவனாயிருந்தேன், என்பாவத்துக்கென்னை விலக்கிக்காத்துக்கொண்டேன்.—ஆதலால் உயெகோவா என் நீதிக்கும், தமது பார்வைக்குத்தோன்றிய என் கையின் சத்தத்துக்குமேற்க, எனக்குப் பலனளித்தார்.—நீர் தமையுள்ளவனுக்கு உக

(எ) சங்.கக.உக. (அ) உபா.கஉ.யி. சக.உ.அ. (க) ருத்.உ.யெ. சங்.கக.எ. சங்.கக.க.ச. மத்.உக.கஎ. (ய) உபா.கஉ.யி. யோபு.யி.உ.எ. க.சாமு.உ.க. (யக) க.சாமு.உக.உக. (யக) எசா.யி. (யச) சங்.எக.யெ. ஓக்.யக.உக. (யக) க.யோவா.க.உ. சங்.யக.யக.—(யஅ) சங். க.) சங்.கச.க. (க) சங்.எக.ச. (ச) சங்.யக.க. (யச) யோச.யி. (யக) யாத்.யக.க. (உக) க.சாமு.உச.யக. (உச) க.சாமு.உக.உக. (உக) க.இரா.அ.கஉ.

குத் தமையுள்ளவராகவும், உத்தமனுக்கு உத்தம உகராகவும்.—சுத்தனுக்குச் சுத்தராகவும், மாறுபாடுள்ளவனுக்குத் திரிபுள்ளவராகவுந் தோன்றுவீர்.—உளநீந்துக்கமுள்ளவர்களை இரட்சிப்பீர்; அகங்காரி உயுகளைத் தாழ்த்துவீர்.—நீரேஎன்கவினக்கை ஏற்றுவீர்: என் தேவ னுகிய யெகோவா என் இருளை உக ஓளியாக்குவார்.—உம்மால் ஒரு சேனையை நான் ஊடறுத்துச்சென்றேன்; என் தேவ னால் ஒரு கூய மகிலைத்தாண்டினேன்.—தேவ னுடைய நெறி உத்தமம்: யெகோவாவின வாக்குப் பரீட்சிக்கப்பட்டது: அவர் தம்மை நம்புகிறயாவகை ருக்குக்கேடகம்.—யெகோவா யென்றிலே தே தேவ னார்; நம்முடைய தேவனேயன்றி கூடக்கண்மலையானவரார்.—தேவன் எனக்கு வல்லமையென்னும் இடைக்கச்சுக்கட்டி, என் வழியைச்செல்வையைப்படுத்தினார்.—என் காலே மானகால்போலாக்குகிறார், என் உயர்ந்த ஸ்தானங்ககூசனில் என்னை ஸ்தாபித்தார்.—வெண்கலவில்லும் என்புயத்தால் வளையத்தக்கதாக, என்கையுத்தஞ் செய்யும்படி பயிற்றினார்.—நீர் இரட்சிப்புச்செய்யுங்கேடகத்தையும் எனக்குத்தந்தீர்: உமதுவலக்கரம் என்னைத்தாங்கிற்று, உமதுகாருணியம் என்னைமேன்மைப்படுத்திற்று.—என்கால்கள் தவறாதபடி என்நெறிகளை விசாலமாக்கினீர்.—என் சுத்தருக்களைத்தொடர்ந்து அவர்களை நாசப்படுத்தினேன்: அவர்களைச்சுக்கரிக்கும்வரைக்கும்நான் கூய திரும்பவில்லை.—அவர்கள் எழுந்திருக்கத்திரானியில்லாதபடிக்கு அவர்களை அடித்தேன்: அவர்கள் என் காவின் கீழ் விழுந்தார்கள்.—யுத்தஞ்செய்கிறதற்கு எனக்கு வல்லமையென்னும் கச்சுக்கட்டி, எனக்கு விரோதமாயெழுந்தவர்களை நீர் எனக்குக் கீழ்ப்படுத்தினீர்.—நான் என் பகைவரைச்சுக்கரிக்கும்படி, என் சுத்தருக்களின் பிடரை சுக எனக்கொப்பித்தீர்.—அவர்கள் ஒலமிட்டார்கள், ஆனாலும் அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை: யெகோவாவுக்கே, அவர் உத்தரங்கொசஉ டெக்கவில்லை.—அப்பொழுது நான்உத்தரநிலப்பறக்கிற தாளாகநருக்கி, நெருக்களின்சேற்றைப்போல சுக அவர்களை வழித்துப்போட்டேன்.—சனங்களின் விரோதத்துக்குஎன்னைவிலக்கிவிட்டு, அந்நியதே சுத்தாருக்கு என்னைத்தலைபோல ஏற்படுத்தினீர்: நான் அறியாத சனங்கள் என்னைச் சேவிப்பார் சசுகள்.—அவர்கள் என்னைக்குறித்துக் கேள்விப்பட்டமாத் திரத்தில் எனக்கமைவார்கள்: பரதேசிகள் சடுதாமே எனக்குக் கீழ்ப்படிவார்கள்.—அந்நியர் வெலிவடைந்து, தங்கள் ஓளிப்பிடங்களில் பய சுகந்துமிருக்கிறார்கள்.—யெகோவா நித்தியார்; என் கண்மலைதுதிக்கப்படுவதாக; என்னை இரட்சுகளெனக்குந் தேவன் உன்னதமாயிருப்பாராக.—என்

னியித்தம்பழிவாங்கி, சனங்களை எனக்குக்கீழ்ப்படுத்தி,—என்னை என்சுத்தருக்களினின்றும் விடுசுகு விக் கிறவர், தேவனே: எனக்கு விரோதமாயெழுந்தவர்கள்மேல் நீர் என்னை உன்னதப்படுத்துகிறீர்: கொடியமனுஷனுக்கு என்னைத் தப்புவித்தீர்.—யெகோவாவே, இதினியித்தம் அந்நிய சுக தேசத்தாருக்குள் உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன், உமது நாமத்திற்குத் துதிபாடுவேன்.—அவர்தாம் ஏற்படுத்திய இராசாவுக்கு மகாஇரட்டுயிசிப்பைத்தந்து, தம்மாலே அபிஷேகம் பெற்றவனுகிய தாலீதுக்கும் அவன் சந்ததிக்குஞ் சதாகாலமும் அனுக்கிரகஞ்செய்கிறவராயிருக்கிறார்.

யுக. சங்கீதம்.

க. சிருட்டிவஸ்துக்கள் தேவ னுடைய மகிமையைப்பிரகாசிப்பித்தல்: எ. வேதமோ அவர் அருளைவிளக்கல்.
பாடகத்தவலவனித்தழில்தாவே ழுப்பித்தசங்கீதம்
ஆகாயமண்டலங்கள் தேவ னுடைய மகிமையைவெளிப்படுத்துகின்றன; ஆகாயவிரிவு அவர்கர்களின் கிரியைகளைத்தெரிவிக்கின்றது.—பகலுக்குப்பகலும்வாக்குகளைப்பொழிக்கின்றது, இரவுக்குஇரவும் ஞானத்தைவிளக்குகின்றது.—வாக்கியமுமில்லை, பாஷையுமில்லை, அவைகளின் சத்தங்கேட்கப்படுவதுமில்லை.—பூமியெங்கும்அவைகளின் தூயும், பூமண்டலத்தின்எல்லவரைக்கும் அவைகளின்வாக்குகளுஞ்செல்லுகின்றன. அவைகளின் மத்தியில் சூரியனுக்கு ஒரு கூடாரம்ஸ்தாபித்தார்.—அவன் மணவறையினின்றும் புறப்படுகிறமணவானனைப்போலிருக்கிறான், பலவானைப்போலப் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறான்.—அவன் ஆகாயத்தின் ஒரு முனையினின்றும்புறப்பட்டு, அதின் மறு முனை வரைக்கும் ஓடுகிறான்: அவன் உஷ்டணத்திற்குமறைவான தொன்றுமில்லை.—யெகோவா அருளியவேதம் பரிபூரணம், ஆத்தமத்தைச்சீர்ப்படுத்தும்: யெகோவாவின் உபதேசம் நிச்சயம், பேதைக்கு ஞானத்தைத்தரும்.—யெகோவாவின் பிரமாணங்கள்செவ்வையுள்ளவைகள், அவைகள் இருதயத்தைச் சந்தோஷப்படுத்தும்: யெகோவாவின் கட்டளை தூய்மை, கண்களைத் தெளிவிக்கும்.—யெகோவாவுக்குப் பயப்படும்பயம்சுத்தம், சதாகாலமும்நிலக்கும்: யெகோவாவின் நியாயத்தீர்ப்புக்கள் சத்தியமும் முழுவதும் நீதியுமாகும்.—அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவைகள்: தேனிலும், கூட்டிலிருந்தொழுஞ் தேனிலும் மதுரமாயிருக்கின்றன.—அன்றியும் அவைகளில்கலால் உமதடியான் உணர்த்தப்பட்டிருக்கிறான்: அவைகளைக் கைக்கொண்டெவருவதினால் மிகுந்த

(உக) நீதி.க.கூச. (உஎ) நீதி.க.யெ. (உஅ) யோபு.யுஅ.க. (கூ) உபா.கூஉ.ச. தானி.ச.கூஎ. வெளி.யிடு.க. நீதி.கூயி. சங்.யெ.எ. (கூ) உபா.கூஉ.கூக.கூக. க.சாமு.உ.உ. ஏசா.சடு.சு. (கூ) சங்.கூஉ. (கூ) உ.சாமு.உ.யு. உபா.கூஉ.கூ. (கூ) நீதி.ச.யெ. (சக) யோபு.உஎ.க. நீதி.க.உஅ. ஏசா.க.யிடு. (சஉ) சக.யிடு. (சக) உ.சாமு.உ.கூ.யி. உ.சாமு.அ. ஏசா.இ.உ.யிடு. (சச) உபா.கூக.உக. (சடு) மீகா.எ.யெ. (சஎ) சங்.சஎகூ. (சஅ) சங்.இகூ.க. (சக) ரோ.யிடு.க. (இய) உ.சாமு.எ.யெ.—(யுக. சங். க.) ஆதி.க.க. ஏசா.சயி.உ.உ. ரோ.க.யுக.உயி. (ச) ரோ.யி.யு. (இ) பிர.க.இ. (எ) சங்.யுக.எ. (அ) சங்.யெ.உ.க. சங்.யுகூ. (யி) சங்.யுகூ.யுகூ. (யக) நீதி.உகூ.யுஅ.

யெ பலனுண்டு.—தன் தவறுகளை உணருகிறவன்யா வன்; அந்தரங்கமான குற்றங்களைக்கி, என் னைச் சந்திகரித்தருளும்.—துணிவான குற்றங் களுக்கு உமதடியானைவிலக்கிக் காத்துக்கொள் ளும், அவைகளைவளை ஆண்டுகொள்ள விடா திரும்: அப்பொழுது நான்நேர்மையுள்ளவனாகி, யெ மகாபாவத்துக்கு நீங்கலாவேன்.—என் கன்மலே யும்என்மீட்பருமாகிய யெகோவாவே, என் வாய்மொழியும், என் மனோதியானமும், உமது சமுதத்தில் அங்கிகரிக்கப்படும்படி செய்யும்.

உய. சங்கீதம்.

க. இராசாவுக்காகச் சபையார் பிரார்த்தித்தல்: எ. தேவனே தஞ்சமெனல்.

பாடகத்தவலவனிடத்தில் தாவீது ஞப்பித்தசங்கீதம் நீர் வியாகுலப்படுத்தினதில் யெகோவா உ மக்குச்செவிகொடுப்பாராக; யாக்கோபின் தே வனுடைய நாமம் உம்மை உன்னதப்படுத்துவ தாக;—அவர் தமது பரிசுத்தஸ்தானத்தினின்று உ மக்குச்சகாயம்வருவிப்பாராக; சீயோனினின்று உம்மை ஸ்திரப்படுத்துவாராக;—உமது நைவேத் தியங்களைல்லாவற்றையும் நினைப்பாராக; உம துதகனபலிகளை அங்கிகரிப்பாராக. சேலா.— அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்கருள் செய்து, உம்முடைய ஆலோசனைகள் யாவை யும் நிறைவேற்றக்கூடவர்.—நாங்கள் உமது இரட் சிப்பைக்குறித்து மகிழ்ந்து, நம்முடைய தேவ னுடைய நாமத்திலே விருதுக்கொடி ஏற்று போம்: யெகோவா உம்முடைய விண்ணப் பங்களெல்லாவற்றையும் நிறைவேற்றுவாராக.— யெகோவா தம்மால் அபிஷேகம்பெற்றவனை இரட்சிப்பார்; அவர் தமது பரிசுத்தவானங்களி னின்று அவனுக்கு உத்தரம் அருளுவார், தமது வலக்கரத்தினால் அவனை இரட்சிப்பாரென்று நான் இப்பொழுது அறிவேன்.—சிலர் இரதங்க னையும், சிலர்குதிரைகளையும் சார்ந்து கொள் ளுகிறார்கள்: நாங்களோ நம்முடைய தேவ னாகிய யெகோவா வின் நாமத்தைப் புக ழுவோம்.—அவர்கள் முறிந்துவிழுந்தார்கள்: நா ங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.—யெ கோவாவே, இரட்சியும்: நாங்கள் பிரார்த்தித் துஞ்சமயத்தில் இராசா எங்களுக்கு உத்தரமரு ளுவாராக.

உக. சங்கீதம்.

க. செயத்தினியித்தம் தேவனைத்துதித்தல்: அ. உதவியைப்பெற அவரை எதிர்பார்த்தல்.

பாடகத்தவலவனிடத்தில் தாவீது ஞப்பித்தசங்கீதம் யெகோவாவே, உமது பராக்கிரமத்தில் இ ராசா மகிழ்ச்சியாயிருப்பான்; உம்மால்வரும் இ ரட்சிப்பினால் மிகவுஞ்சந்தோஷப்படுவான்.—

நீர் அவன் மனவிருப்பத்தின்படி அவனுக்களித் தீர், அவன் உதடுகளின் விண்ணப்பத்தைத்தன் னாதிருக்கிறீர். சேலா.—நீர் உத்தம ஆசீர்வாதங் கருடன் அவனுக்கு முற்பட்டு, அவன் சிரசில் பசும்பொற்கிரீடத்தைத் தரிப்பிக்கிறீர்.—அவன் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டான், நீர் அவனுக் கு என்றென்றைக்குமிருக்கும்படி அருளினீர்.— உம்மால் இரட்சிப்புப்பெற்று மகா மகிமையை யுடையவனாயிருக்கிறான்: மேன்மையையும் ம கத்துவத்தையும் அவன்மேல் சூட்டினீர்.—சதா காலமும் ஆசீர்வாதமுள்ளவனாக அவனை ஏற்ப டுத்தினீர்: உமது முகப்பிரசன்னத்தினால் அவ னை மிகவுஞ்சந்தோஷப்படுத்துகிறீர்.—இராசா யெகோவா வின்மேல் நம்பிக்கையாயிருக்கி றான், சருவத்துக்கும் வல்லவருடைய அனுக்கி ரகத்தினால் அசையாதிருப்பான்.—உமது கை உம் முடைய எல்லாச்சத்துருக்களையும் கண்டுபிடிக் கும்: உமது வலக்கரம் உம்முடையபகைவரைக் கண்டுபிடிக்கும்.—நீர் கோபிக்குஞ்சமயத்தில் அவர்களை அக்கினிச் சூழையைப்போலாக்குவீர்; யெகோவா தமது கோபத்தினால் அவர்களை விழுங்குவார், அக்கினி அவர்களைப்படுத்தும்.— பூமியினின்று அவர்கள் உமியையும், மனுபுத்தி ரர் மத்தியினின்று அவர்கள் வயிசத்தையும் நிரு மூலப்படுத்துவீர்.—அவர்கள் உமக்கு விரோத மாய்த்தீங்குசெய்யக் கருதி, நிறைவேற்றக்கூடா த தீவினையைச்செய்ய நினைத்தார்கள்.—ஆதலால் நீர் அவர்களை இலக்காகவைத்து, அவர்களு டையமுகத்துக்கு நேரே உமது அம்புகளை நா ணெற்றிவிடுகிறீர்.—யெகோவாவே, நீர் உமது பலத்தில் உயர்ந்திருப்பீராக: அதினால் நாங் கள் உமது வல்லமையைப்பாடிக்கீர்த்தனம்பண் னுவோம்.

உஉ. சங்கீதம்.

க. தாவீதுவியாகுலப்பட்டுப்புலம்பல்: க. பிரார்தி த்தல்: உக. துதிசெய்தல்.

ஆயேலேத்து ஷக்காரிஸ்வாசிக்கும்பொருட்டுப்பாட கத்தவலவனிடத்தில் தாவீது ஞப்பித்தசங்கீதம். என் தேவனே, என் தேவனே, என்என்னைக் கைவிட்டீர்; எனக்குதவிசெய்யாமலும், நான்கத றிச்சொல்லுகிற வாக்கைக்கேளாமலும், நீர்தூர மாயிருக்கிறதே.—என் தேவனே, நான்பக லில் ஓலமிடுகிறேன், நீர் உத்தரந்தருகிறதில்லை; இரவிலும் எனக்கு ஓய்வில்லை.—இஸரவேல ரின்துதிகளுக்குப்பாத்திரமுள்ளவரே, நீர்பரிசுத் தர்.—எங்கள்முன்போர் உம்மில்நம்பிக்கையைத் தார்கள்: நம்பினவர்களாகிய அவர்களைநீர் விடு வித்தீர்.—அவர்கள் உம்மைநோக்கிக்கூப்பிட்டு, இரட்சிக்கப்பட்டார்கள்: உம்மில் நம்பிக்கை

(யெ) சங்.சய்.யெ. (யக) ஆதி.உய்.சு. ரோ.சு.யெ.யெ. (யச) சங்.இக.யெ. சங்.யெ.சு. ஏசா.சக.யெ. க.தெச.க. யெ.—(உய. சங். க.) நீதி.யெ.யெ. (உ) க.இரா.சு.யெ. (இ) யாத்.யெ.யெ. (சு) சங்.உஉ.—(உக. சங். ச.) சங்.கக. இ.சு. உசா.மு.எ.யெ. சங்.கக.யெ. (சு) சங்.யெ.யெ. அப்.உஉ.அ. (எ) சங்.யெ.யெ. (அ) க.சா.மு.கக.க. (க) மல். ச.க. சங்.இக.க.உ. ஏசா.உசு.யெ. (ய) க.இரா.யெ.கசு. சங்.கஎ.உயெ. (யக) சங்.உக. (யெ) புல.க.யெ.—(உஉ.சங்.க.) மத்.உஎ.சக. எபி.இ.எ. (இ) ஏசா.சக.உக. ரோ.க.கக.

க வைத்துவெட்கமடையாதிருந்தார்கள்.—நானே ஒரு புழு, மனுஷன்ல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், சனங்களால் அவமதிக்கப்பட்டிருக்கிறேன்.—என்னைப்பார்க்கிறயாவரும் என்னைப்பரிகாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலை மையக்குலுக்கி, இவன் யெ கோவா வின்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிப்பாராக: அவர் இவன்மேற் பிரியமாயிருந்தால், இவனை இரட்சிப்பாராகவென் கிரர்கள்.—நீர் என்னை என்மாதாவின் கருப்பத்தினின்று புறப்பட்டச் செய்தீர்: நான் என்மாதாவின் மடிமேலிருக்கையிலும் நீர் எனக்கு ஆதரவாயிருந்தீர்.—மாதாவின் கருப்பமுதல் உம்மிடத்தில் ஒப்பிக்கப்பட்டேன்: என்மாதாவின் கருவிலுண்டானது முதற்கொண்டு நீர் என் தேவனாயிருக்கிறீர்.—துக்கஞ்சமீபித்துவந்தது; சகாயஞ்செய்வார் ஒருவருமில்லை; ஆகையால் என்னை விட்டுத் தூரத்திற்போகா உத்திரும்.—அநேகங்கானைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன: பாஷானின் பெலத்த எருதுகள் என்னைவளைந்துகொண்டன.—அவர்கள் பீறுகிறதும் கருச்சிக்கிறதமான ஒரு சிங்கம்போல் என்மேல் யச தங்கள் வாய்களைத் திறக்கிறார்கள்.—சலம்போல ஊற்றுண்டேன், என் எலும்புகளெல்லாங்கழன்றுபோயின: என் இருதயம் மெழுகுபோலாயிற்று; அது என்ருடல்களுக்குள்ளே உருகுகின்றது.—யென்னை அன்பலம் ஒடுபோலக்காய்ந்துபோயிற்று; என் நா அண்ணத்தான் ஒட்டிக்கொண்டிருக்கின்றது; நீர் என்னை மரணத்தின் தாளிலே சேர்த்தீர்.—யெ நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன: துன்மார்க்கருடையகூட்டம் என்னை வளைந்துகொண்டது: என்னைகையையும்கால்களையும் உருவக்குத்தியெ ன்ளர்கள்.—நான் என் எலும்புகளையாவையும் எண்ணக்கூடும்: அவர்கள் என்னை நோக்கியிருந்து உற்றுப்பார்க்கிறார்கள்.—என் வல்திரங்களைத் தங்களுக்குள் சேர்ப்புகொடுக்கிறார்கள், என் உடைக்குச் சீட்டுப்போடுகிறார்கள்.—யெ கோவா வின்மேல், நீர் என்னை விட்டுத் தூரத்திற்போகாதிரும்: நீரே என் பெலம், எனக்கு உதவி செய்யவிரைந்தருளும்.—உயெ என் பிராணனைக்கட்கத்துக்கும், என் அருமையான உணவை நாய்க்குந்தப்புவித்தருளும்.—சிங்கத்தின் வாய்க்கும் காட்டெருமைகளின் கொம்புகளுக்கும் என்னை விலக்கி இரட்சித்தருளும்.—உமது நாமத்தை என் சகோதரருக்குத் தெரிவிப்பேன்: உக சபையின்மத்தியில் உம்மைத்துதிப்பேன்.—யெ கோவா, உபத்திரவப்படுகிறவனுடைய உபத்திரவத்தை அறப்பாமையெண்மையும், அரோசிக்காமலும், அவனுக்குத் தமது முகத்தை மறைக்காமலுயிருந்து, அவர் தம்மை நோக்கி ஒலமிட்டபொழுது

அதைக்கேட்டருளினார்.—ஆதலால் அவருக்கு உச குப்பப்படுகிறவர்களே, அவரைத்துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாராகிய நீங்கள் யாவரும் அவரைக்கீர்த்தனம் பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வமிசத்தாராகிய நீங்கள் யாவரும் அவருக்கஞ்சி நடவுங்கள்.—நான் மகாசபையில் உம்மைத்துதிப்பேன்: அவருக்குப்பயப்படுகிறவர்களுடைய சமுதத்தில் நான் செய்த சங்கற்பங்களை நிறைவேற்றுவேன்.—சிறுமையானவர்கள் புசித்துத்திருத்திய உசுடைவார்கள்: யெ கோவா வைத் தேடுகிறவர்கள் அவரைத்துதிப்பார்கள்; உங்கள் இருதயம் சதாகாலமும் வாழ்வடையும்.—இராச்சியம் யெ உள கோவா வினுடையது: அவர் தேசத்தாருக்குள்ளே கர்த்தத்துவஞ்செய்கிறார்;—ஆதலால் பூமி உயின் எல்லையிலுள்ள யாவரும் யெ கோவா வை நனைந்து அவரிடத்தில் திரும்புவார்கள்: அந்நிய தேசத்திலுள்ள சகலசாதியாரும் உமது சமுதத்தில் தொழுதுகொள்வார்கள்.—பூமியிலே புஷ்டியுள்ள உகவர்கள் யாவரும் புசித்துத் தொழுதுகொள்வார்கள்: தங்குந்தங்கள் பிராணனைச் சீவிப்பிக்கவல்லமையில்லாமல் தூளிவிறங்குகிற யாவரும் அவர் சமுதத்தில் வணங்குவார்கள்.—ஒரு வமிசத்தார் யெ அவரைச்சேவிப்பார்கள்; அவர்கள் யெ கோவா வின் சனங்களென்று மதிக்கப்படுவார்கள்.—அவரே இதைச் செய்தபடியால் அவர்கள் சமீபத்துவந்து, அவர் செய்த நீதியைப்பின்வருஞ்சனங்களுக்குத் தெரிவிப்பார்கள்.

உக. சங்கீதம்.

தாவது தேவ கிருபையில் தன் நம்பிக்கைகூறல்.

தாவீதின் சங்கீதம்.

யெ கோவா வே என்மேய்ப்பார்; எனக்குக் கருறைவில்லை.—அவர் என்னைப்பசும்புல் நிலங்களிலே படுக்கப்பண்ணி, அமர்ந்த சலசமீபத்தில் என்னைக்கொண்டுபோய்விடுகிறார்.—அவர் என் ஆத்தமத்தைச் சீர்ப்படுத்தி, தமது நாமத்தினரிமீதம் நீதிநெறிகளில் என்னை நடத்துகிறார்.—நான் மரண நிழலின் பள்ளத்தின் வழியாய்ச் செல்லும் பொழுதும், நீர் என் னோடிருக்கிறதினாலும்; உமது கோலும், உமது தண்டமும் என்னைத்தேற்றுகிறதினாலும், நான் எந்தத்திமைக்கும் பயப்பட்டேன்.—நீர் என்சத்துருக்களுக்கு முன்பாக எனக்குப்போ சனபீடத்தை ஆயத்தப்படுத்தினீர்: என் தலைக்கு எண்ணையிடுகிறீர்; என் பானபாத்திரம் நிரம்பி வழிகின்றது.—என் ஆயுள் பரியந்தம் நன்மை கூய் தையையும் என்னைத்தொடருமே: நான் யெ கோவா வின் ஆவயத்தில் நெடுநாள் வசித்திருப்பேன்.

(சு)யோபு.உடு.க. ஏசா.இக.க. (எ)லூக்.உக.கடு. யோபு.யசு.ச. சங்.ாகு.உடு. (அ) மத்.உஎ.சக. சங்.கக.யச. (க) சங்.எக.சு. (யக)யோபு.யசு.ய. (யச) தானி.இ.சு. யோசு.எ.டு.யோபு.உக.யசு. (யடு) நீதி.யஎ.உஉ. யோபு.உக.ய. (யசு)வெளி.உஉ.யடு. மாற்.யடு.உசு. (யஎ)லூக்.உக.உஎ.கடு. (யஅ)லூக்.உக.சு. (உய)சங்.கடு.யஎ. (உக)உ.நீமோ. ச.யஅ. ஏசா.கசு.எ. (உஉ)எபி.உய.உ. யோவா.உய.யஎ. ரோ.அ.உக. (உக) எபி.இ.எ. (உசு)யோவா.சு.இய. (உஎ) ஏசா.சக.சு. (உஅ) மத்.சு.யக. (உக) சங்.சடு.யஉ. ஏசா.உசு.யக. பிலி.உ.ய. (கய)சங்.அஎ.சு. (கக)ஏசா.சு.ய.க. — (உக. சங். க.) ஏசா.சய.யசு. எரே.உக.சு. யோவா.ய.யசு. க.பேதாரு.உ.உடு. பிலி.சு.யக. (உ) எசேசு.கசு.யசு. வெளி.எ.யஎ. (க) நீதி.அ.உக. (ச) சங்.யய.சு. ஏசா.சக.க. (டு) சங்.யசு.யடு. சங்.கஉ.ய.

உச. சங்கீதம்.

க. யெகோவாவின் இராசத்துவம்; கூ. அவருடைய சனங்களைவருணித்தல்; எ. அவரை ஏற்றுக்கொள்ளும்படி ஏவல்.

தாவீதின் சங்கீதம்.

பூமியும் அதிலுள்ள எல்லாவஸ்துக்களும், உலகமும் அதில்வசிப்பவர்களும், யெகோவாவுக்கு ஆதீனம்.—அவரே அதைச்சமுத்திரங்களுக்குமேலாக அஸ்திபாரப்படுத்தி, வெள்ளங்களுக்குமேலாய் அதை ஸ்தாபித்தார்.—யெகோவாவின் மலையில் ஏறுகிறவன் யாவன்; அவருடைய பரிசுத்த ஸ்தானத்தில் நிலைத்திருக்கிறவன் யாவன்:—சுத்தமானககையும், சுத்த இருதயத்தை யுமுடையவனும், மாயத்தை நாடாமனதுன்னவனும், பொய்யாணையிடாதவனுமாயிருக்கிறவனே.—அவன் யெகோவாவிடத்தில் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சகராகிய தேவனிடத்தில் நீதியையும் பெறுவான்.—அவரைத்தேடுகிற சந்தியார் இவர்களே, யாக்கோபின் தேவனே, உமது முகத்தைத்தேடுகிறவர்கள் இவர்களே. சேவா.—வாசல்களே, உங்கன் தலைகளை உயர்த்துங்கள்; நித்தியமாள கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராசா உட்பிரவேசிப்பார்.—மகிமை பொருந்திய இந்த இராசாயாவார்; வல்லமையும் பராக்கிரமமுமுள்ள யெகோவா, யுத்தத்தில் பராக்கிரமமுள்ள யெகோவாவே.—வாசல்களே, உங்கன் தலைகளை உயர்த்துங்கள்; நித்தியமாளகதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராசா உட்பிரவேசிப்பார்.—மகிமை பொருந்திய இந்த இராசாயாவார்; சேனாபதியாகிய யெகோவா, அவரே மகிமைபொருந்திய இராசா. சேலா.

உடு. சங்கீதம்.

தாவீது பாவமன்னிப்பையும் தனக்குவேண்டிய சகாயத்தையும் வேண்டல்.

தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, உம்மிடத்தில் என் ஆத்தாமத்தை உயர்த்துகிறேன்.—என் தேவனே, உம்மில் நம்பிக்கையாயிருக்கிறேன்: நான் வெட்கமடையாதபடி செய்யும், என் சத்தருக்கள் என்னை மேற்கொண்டு மகிழுவீடாகிறும்.—உம்மை நோக்கிக்காத்திருப்பவர்களிலொருவரும் வெட்கமடையாதபடி செய்யும்: காரணமன்றித்தரோகஞ் செய்கிறவர்கள் வெட்கப்படுவார்களாக.—யெகோவாவே, உம்முடைய நெறிகளை எனக்குத்தெரியக்காட்டும்; உம்முடைய பாதைகளை எனக்குப்போதித்தருளும்.—உமது சத்தியத்தில் என்னை நடத்தி, எனக்குப்போதித்தருளும்: நீரே என் இரட்சிப்பின் தேவன்; நாடோறும் உம்

மைகோக்கிக் காத்திருக்கிறேன்.—யெகோவாவே, ஆதிமுதலிருக்கிற உமது இரக்கங்களையும் தயையையும் நினைந்தருளும்.—நான் இன்மையிற் செய்த பாவங்களையும் அநிகிரமங்களையும் நினையாதிரும்: யெகோவாவே, நீர் தயாபரராகையால் உமது தயையினிமித்தம் என்னை நினைந்தருளும்.—யெகோவா, கன்மையுஞ்செவ்வையுமானவர்: ஆதலால் பால்களுக்கு நெறியிலே போதிப்பார்.—சாந்தமுன்னவர்களை நியாயவழியிலே நடத்துகிறார்: சாந்தமுன்னவர்களுக்குத் தமது நெறியைப்போதிக்கிறார்.—யெகோவாவின் உடன்படிக்கையையும் அவருடைய பிரமாணங்களையும்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய நெறிகளெல்லாதயையுஞ் சத்தியமுமானவைகள்.—யெகோவாவே, என்பாவம்பெரிது; உமது நாமத்தினிமித்தம் அதைமன்னித்தருளும்.—யெகோவாவுக்குப்பயப்படுகிற மனுஷன் எவ்வளவு, அவனுக்குத்தாம் தெரிந்துகொள்ளும் வழியைப்போதிப்பார்.—அவன் ஆத்தமம்செனக்கி யத்துடனேதற்கும்; அவன் சந்தியூமியைச்சுத்தரித்துக்கொள்ளும்.—யெகோவாவின் இரகசிய ஆலோசனை அவருக்குப் பயப்படுகிறவர்களிடத்திலிருக்கின்றது; அவர் தமது உடன்படிக்கையை அவர்களுக்கு உணர்த்துவார்.—யெகோவாவா என் கால்களை வலையினின்று விடுவிப்பார்; ஆதலால் என் கண்கள் எப்பொழுதும் அவர் மேலிருக்கின்றன.—நான்துணையற்றவனும் உபத்திரவப்படுகிறவனுமாயிருக்கிறேன்; ஆதலால் என்னிடத்தில் திரும்பி எனக்குத்தயை செய்யும்.—என் இருதயவியாகுலங்கள் பெருகியிருக்கின்றன: என்கிலேசங்களினின்று என்னை விடுவித்தருளும்.—என்கிலேசத்தையும் என்வருத்தத்தையும்பாரும்; இவன் பாவங்களெல்லாவற்றையும் மன்னித்தருளும்.—என் சத்தருக்களைப்பாரும்; அவர்கள் அகேயுக்கள்; என்னைக்கொடியபகையோடேபகைக்கிறார்கள்.—என் ஆத்தமத்தைக்காப்பாற்றி என்னை இவரட்சியும்: நான் உம்மை நம்புகிறேன், ஆதலால் நான் வெட்கமடையாதபடி செய்யும்.—உம்மை உம்காத்திருக்கிறேன்; ஆதலால் உன்மையும் நேர்மையும் என்னைக்காக்கக்கடவன.—தேவனே, உமது இவரவேலை அவன்சகலநெருக்கங்களும் நீங்கவிடுவித்தருளும்.

உசா. சங்கீதம்.

தாவீது தன் மனநேர்மையைச்சொல்லிப் பிரார்த்தித்தல்.

தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, நான் நேர்மையாய் நடந்தபடியால் என்னைக்கு நியாயஞ்செய்வீராக: யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆதலால் நான் தன்னாடேன்.—யெகோவாவே, என்னைப்பரிட உ

(உச. சங். க.) யாத். வக. உ. பா. வ. ல. ச. யோபு. ச. க. வ. சங். லு. வ. க. (உ) ஆதி. க. க. யோபு. க. அ. ஏ. உ. பே. தரு. கூ. டு. (ச) யோபு. ய. எ. க. க. தீ. மோ. உ. அ. மத். டு. அ. சங். லு. ச. (எ) ஏசா. உ. க. உ. சங். க. வ. க. ஆகா. உ. ஏ. மல். க. க. க. கொரி. உ. அ. — (உடு. சங். க.) புல. க. ச. க. (உ) சங். உ. உ. டு. ஏசா. உ. அ. வ. க. ரோ. ய. வ. க. சங். வ. க. ச. (ச) யாத். கூ. வ. க. (ச) சங். ஈ. கூ. ய. ஏ. ஏசா. கூ. லு. (எ) யோபு. வ. க. உ. க. ஏரே. கூ. உ. டு. சங். டு. க. க. (வ) சங். க. க. கூ. (வ) சங். கூ. ஏ. க. (வ) நீதி. வ. க. உ. க. (வ) நீதி. கூ. உ. (வ) சங். ஈ. ச. க. அ. (வ) சங். க. க. வ. க. (வ) உ. சா. மு. வ. க. வ. உ. — (உச. சங். க.) உ. இரா. உ. வ. க. நீதி. உ. ஏ. சங். உ. அ. ஏ. நீதி. உ. க. உ. டு. (உ) சங். ஏ. க. சங். ஈ. க. உ. க. ச. க. வ. க. க.

சித்துச்சோதித்தருளும்; என் அந்தக்கரணங்களை யும் என் இருதயத்தையும் புடயிட்ப்பாரும்.—உமதுதயைஎன்கண்கள் முன்னிருக்கின்றதே: நான் உமது சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறேன்.— நான் வீணரோடேயிருக்கவில்லை, கபடிகளோடே நான் சஞ்சரிக்கவில்லை.—துன்மார்க்கருடைய சபையைவெறுக்கிறேன்; துவட்டருடன் இருக்க மாட்டேன்.—யெகோவாவே, நான் ஆனந்தப்பாட்டுப்பாடி, உமது ஆச்சரியமான கிரியை கனெல்லாவற்றையும் விவரித்துச் சொல்லும்பொருட்டு, —நான் குற்றமில்லாமல் என் கைகளைக்கழுவி, உமது வேதிகையைக்குழுவேன்.—யெகோவாவே, நான் உமது ஆலயமாகிய வாசஸ்தானத்தையும், உமது மகிமையின் கூடாரத்தையும் நேசித்தேன்.—என் ஆத்தமத்தைப்பாவிசனோடும், என் சிவனை இரத்தப்பிரியரோடுஞ் சேராதிரும்.—அவர்கள் கையில் தீவினையிருக்கின்றது, அவர்களுடைய வலதுகை பரிதானங்களாலேயிடுகிறைந்திருக்கின்றது.—நானே, நேர்மையாய்நடப்பேன்: என்னைமீட்டு எனக்குத் தயையெய்யும்.—உஎ என்கால்செவ்வையான இடத்திலேநிலைநிற்கின்றது: சபைகளுக்குள்ளே நான் யெகோவாவைக்கீர்த்தனம் பண்ணுவேன்.

உஎ. சங்கீதம்.

தாவீது தேவனுடைய வல்லமையையும் தன்னுடைய நேசத்தையும் நினைத்துப் பிரார்த்தித்துத்தன் விசுவாசத்தைத்திடப்படுத்தல்.

தாவீதின் சங்கீதம்.

யெகோவா என்ஒளி, என்இரட்சிப்பு; நான் ஆருக்குப்பயப்படுவேன்; யெகோவா என்சிவனின்பெலம், நான் ஆருக்கஞ்சவேன்.—என்சத்துருக்களும் பகைவருமாகிய துன்மார்க்கர் என்மாயிசத்தைப் பட்சிக்க என்னை எதிர்த்துவந்தபொழுது, அவர்கள் இடறிவிழுந்தார்கள்.—ஒருசேனை எனக்குவிரோதமாகப் பானயமிறங்கினாலும் என் இருதயம்பயப்படாது: எனக்குவிரோதமாயுத்தம் எழும்பினாலும் இதில் உற்சாகமாயிருப்பேன்.—ஆபத்துக்காலத்திலே யெகோவாதமது ஆலயத்தில் என்னைமறைப்பார்: அவர்தமதுகூடாரத்தின் உன்னறையில் என்னை ஒளித்துவைப்பார்; கண்மலையின்மேல் என்னை உயர்த்திவைப்பார்;—ஆதலால் யெகோவாவின்செனர்தரியத்தைப் பார்க்கவும், அவருடைய ஆலயத்தில் ஆராயவும், என்ஆயுள்பரியந்தம் அவருடையஆலயத்தில் தங்குவதொன்றையே ஆசையோடேஅவரிடத்தில் கேட்டுக்கொண்டேன்.—இப்பொழுது என்னைச்சூழ்ந்திருக்கிற என்சத்துருக்களுக்குமேலாகஎன்தலைஉயர்த்தப்படும்: நான்அ

வருடைய ஆவாசத்தில் ஆனந்தமென்னும் பலிகளையிட்ப்பாட்டுப்பாடி, யெகோவாவைக்கீர்த்தனம்பண்ணுவேன்.—யெகோவாவே, நான் ஒலமிட்டுப்பிரார்த்திக்கும்பொழுது என்விண்ணப்பத்தைக்கேட்டருளும்: என்மேலிரங்கி எனக்கு உத்தரந்தந்தருளும்.—என் முகத்தைஅதேடுக்கஎன்றநீர்சொல்ல, என் இருதயம், யெகோவாவே, உம்முடைய முகத்தைத் தேடுவேனென்றது.—உமது முகத்தை எனக்குமறையாதிருமும்; நீர்கோபத்துடன் உமதடியானை விலக்காதிரும: என் இரட்சிப்பின் தேவனே, நீரேஎன்துணை; என்னைநெகிழவிடாமலும் என்னைக்கைவிடாமலும்.—என் பிதாவும் மாதாவும் என்னைக்கைவிட்டாலும், யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்வார்.—யெகோவாவே, யெகோவாவே, உமதுவழியைஎனக்குப்போதித்தருளும், என்சத்துருக்களினியித்தம் சமபாதையில் என்னைநடத்தியிருளும்.—என்சத்துருக்களினிடத்துக்கு என்னை ஒப்பியாதிரும: பொய்ச்சாட்சிக்காரரும், சீறிக்கொடுமைபேசுகிறவர்களும் எனக்குவிரோதமாயெழும்பினார்கள்.—சீவனுள்ளோரின் பூமியிலேயெகோவாவின்னிலவரும்நன்மையைக்காண்பெனென்று நான்விசுவாசியாதிருந்தாலோ.—யெகோவாவை நோக்கிக்காத்திரு: திடங்கியசொன், அவர் உன் மனதை விரப்பிடுத்துவார்: யெகோவாவையே காத்திருவென்கிறேன்.

உஅ. சங்கீதம்.

க. தாவீதுனக்காகவும் தன்சனங்களுக்காகவும் பிரார்த்தனைசெய்தல்: க. யெகோவாவைத்துதித்தல்.

தாவீதின் சங்கீதம்.

என்கண்மலையாகிய யெகோவாவே, நான் உம்மைநோக்கிக்கூப்பிடுகிறேன்; எனக்கு மவுனமாயிருக்கவேண்டாம்: நீர் மவுனமாயிருந்தால் நான்குழியிலிறங்குகிறவர்களுக்குகொப்பாவேன்.—நான்பிரார்த்திக்கையில் உமதுபரிசுத்தவாக்கியஸ்தானத்துக்கு நேரே என்கைகளை நீட்டிப்பொழுது, என்விண்ணப்பத்தின் சத்தத்தைக்கேட்டருளும்.—பிறருக்குச் சமாதானவாழ்த்துதல் வாயினும்சொல்லி, தங்கள் இருதயத்தில்துர்ச்சிந்தனைகொள்ளுந்துன்மார்க்கருடனும், தூர்க்கிரியைகளைச் செய்பவர்களுடனும் என்னை இழுத்துக்கொள்ளாதிரும.—அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய தீயமுயற்சிகளுக்குமேற்க அவர்களுக்குச்செய்யும்: அவர்கள் கைகளின் செய்கைக்கேற்க அவர்களுக்கு நீதிப்படி செய்யும்.—அவர்கள் யெகோவாவின் கிரியைகளையும் அவருடையகைகளின்செய்கையை

(க) உ.இரா.உ.௨.க. (ச) சங்.க.க. (இ) சங்.க.க. சங்.க.க. (எ) யாத்.க.ய.ய.க.உ.௨. க.தீமோ.உ.அ. (அ) சங்.உ.எ. ச. (க) சங்.உ.அ.க. (ய) யாத்.உ.க.அ. (ய) சங்.உ.எ.ய.க. சங்.உ.உ.உ.உ.—(உஎ.சங்.க.) சங்.அ.ச.ய.க. ஏசா.க.ய.ய.க. உ.௨. யாத்.ய.இ.க. ஏசா.ய.உ.உ. (ச) சங்.க.க.உ.௨. சங்.க.க.க. (இ) சங்.உ.க.அ. சங்.க.இ.ச. ஓக்.உ.க.எ. சங்.க.ய. (ய) சங்.உ.ச.க. (க) சங்.க.க.ய.எ. சங்.ா.ச.க.எ. (ய) ஏசா.ச.க.ய.இ. ஏசா.ச.ய.ய.க. (ய) சங்.உ.இ.ச.சங்.இ.அ. (ய) க.சா.மு.உ.உ.க. உ.சா.மு.ய.க.எ.அ. அ.ப.க.க. (ய) ஏரே.ய.க.ய.க. எசேக்.உ.க.உ.ய. (ய) ஏசா.உ.இ.க. அ.ப.க. உ.க.—(உஅ. சங். க.) சங்.அ.க.க. (உ) க.இரா.க.உ.உ.உ.க. க.இரா.அ.உ.அ.உ.க. சங்.இ.எ. (க) ஏரே.க.அ. (ச) உ.தீமோ.ச.ய.இ. வெளி.ய.அ.க. (இ) யோபு.க.ச.உ.ச. ஏசா.இ.உ.

யும் மதிக்கிறதில்லை, ஆதலால் அவர் அவர்களை
 ஈ இடிப்பார், திரும்பக் கட்டமாட்டார்.—யெ
 கோவா ஸ்தோத்திரிகப்பட்டக்கடவர், அவர்
 என் விண்ணப்பசத்தத்தைக்கேட்டிருக்கிறார்.—
 எ யெ கோவா என்பெலம், என்கேடகம்; என்
 றெஞ்சம் அவரில்நம்பிக்கைவைத்தது, நாண்கா
 யம்பெற்றேன்: ஆதலால் என் இருதயமிகவும்
 ளிகூருகின்றது; நாண்கீதத்தினால் அவரைக்கீர்த்
 அ தனம் பண்ணுவேன்.—யெ கோவா அவனு
 டையபெலம், தம்மால் அபிஷேகம்பெற்றவனை
 கூ இரட்சிக்கிறபெலம்.—உம்முடைய சனங்களை
 இரட்சித்து, உமது சதந்தரத்தை ஆசீர்வதித்தரு
 ளும்: அவர்களைப்பரிபாலனம்பண்ணி, என்றும்
 அவர்களை உயர்த்தியருளும்.

உகூ. சங்கீதம்.

தாவீது யெ கோவா வி ன் மகத்துவத்தைப்போ
 தித்தல்.

தாவீதின் சங்கீதம்.

பிராக்கிரமசாலிகளே, யெ கோவா மகிமை
 யும் வல்லமையுமுள்ளவரென்று பிரசித்தப்படுத்
 ௨ துங்கள், அதையே பிரசித்தப்படுத்துங்கள்.—யெ
 கோவா வி ன் நாமத்தின் மகிமையை வெளிப்
 படுத்துங்கள்; பரிசுத்தமாகிய அலங்காரத்துட
 னே யெ கோவா வைத்தொழுது கொள்ளுங்
 ௩ கள்.—சமுத்திரத்தின்மேல் யெ கோவா வி ன்
 தொனிசெல்லுகின்றது: மகிமைபொருந்திய தே
 வ ன் முழக்கஞ்செய்கிறார்: யெ கோவா சலப்
 ௪ பெருக்கின்மேலிருக்கிறார்.—யெ கோவா வி ன்
 தொனி வல்லமையுள்ளது; யெ கோவா வி ன்
 ௫ தொனி மகத்துவமுள்ளது.—யெ கோவா
 வி ன் தொனி ஏரஸ்மரங்களை முறிக்கின்றது; வி
 பாளேனின் ஏரஸ்மரங்களை யெ கோவா மு
 ௬ றிக்கிறார்.—அவைகளைக் கண்ணைப்போலவும், வி
 பாளேனும் கிரிபாணும் காண்டாயிருக்க்குட்
 ௭ டியையப்போலவும் தள்ளப்பண்ணுகிறார்.—யெ
 கோவா வி ன் தொனி அக்கினிச்சவால்களைவீ
 ௮ சுகின்றது.—யெ கோவா வி ன் தொனிவனத்
 தை அதிரப்பண்ணுகின்றது; யெ கோவா கா
 ௯ தேவ்வனத்தை அதிரப்பண்ணுகிறார்.—யெ கோ
 வா வி ன் தொனி பிணைமான்களை ஈனப்பண்ணி,
 சோலைகளை வெளியாக்குகின்றது: அவருடைய
 ஆலயத்திலுள்ள யாவரும் அவர் மகிமையை வெ
 ௧ ளிப்படுத்துகிறார்கள்.—யெ கோவா சலப்பிர
 வாசத்தினமேல் வீற்றிருக்கிறார்; யெ கோவா
 ௧௨ யக என்றும் இராசாவாய் வீற்றிருக்கிறார்.—யெ
 கோவா தமது சனங்களுக்கு வல்லமையை அ
 ருளுவார்; யெ கோவா சமாதானத்தை அரு
 ளித் தமதுசனங்களை ஆசீர்வதிப்பார்.

கூய. சங்கீதம்.

க. ஆபத்தினின்றும் இரட்சிப்புப்பெற்றதினியித்
 தம் துதிசெய்தல்: ச. அனுக்கிரகம் பெற்றதினி
 யித்தம் தேவனுக்கு வாழ்த்துதல் சொல்லல்.
 பிரார்த்தித்தல்.

தாவீதின் வீட்டுப் பிரதிஷ்டைக்காகச் செய்யப்பட்ட
 காணமாகிய சங்கீதம்.

யெ கோவா வே, என் சத்துருக்கள் என்னை
 ௧ மேற்கொண்டுமெழி நீர் விடாமல் என்னைக் கை
 தூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப்போற்
 ௨ றுவேன்.—என் தேவ னாகிய யெ கோவா வே, உ
 நான் உம்மைநோக்கி ஒலியிட, நீர் என்னைச்
 ௩ சொல்தப்பட்டுத்தினீர்.—யெ கோவா வே, நீர்
 ௪ என் பிராணனை மரித்தோர் ஸ்தலத்தினின்றும்
 விவித்தீர்: நான் குழியிலிறங்காதபடி உயிரோடு
 ௫ என்னைக்காப்பாற்றினீர்.—யெ கோவா வி ன்
 ௬ பரிசுத்தர்களே, அவரைப்பாடுங்கள், அவருடைய
 பரிசுத்தத்தைநினைந்து அவரைக்கீர்த்தனம்பண்
 ௭ ணுங்கள்.—அவருடைய கோபம் ஒருநிமிஷமாத்
 ௮ திரமிருக்கும்; அவர்தமையே சீவனைத்தரும்:
 சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்கா
 ௯ லத்தில் களிப்புண்டாகும்.—ஒருகாலமும் அ
 ௧௦ சைக்கப்பட்டுண்டென்று நான் என் வாழ்விலே
 சொன்னேன்.—யெ கோவா வே, நீர் உமது
 ௧௧ அனுக்கிரகத்தினால் என் மலையை ஸ்திரப்படுத்
 தினீர்: உமது முகத்தைமறைத்தபொழுது நான் வி
 ௧௨ யாகுலப்பட்டேன்.—யெ கோவா வே, நான்
 ௧௩ உம்மைநோக்கி, நான் குழியில் இறங்குகையில்
 ௧௪ என் இரத்தத்தினால் என்னலாபம், புழுதி உம்
 ௧௫ மைத்துதித்து உமது சத்தியத்தைப்பிரகாசிப்பிக்
 குமா.—யெ கோவா வே, என்மேலிரங்கி எ
 ௧௬ னக்குச்செவியொடும, யெ கோவா வே, என
 குச்சுகாயராயிரமென்று சொல்லிப்பிரார்த்தித்
 ௧௭ து.—யெ கோவா வுக்கு விண்ணப்பஞ்செய்
 ௧௮ தேன்.—அப்பொழுது எனக்கு ஆனந்தக்களிப்பு
 ௧௯ வரத்தக்கதாக என் புலம்பலைமாற்றினீர்: என்
 ௨௦ நா மவுனமாயிராமல் உம்மைப்பாடும்படி நீர்
 ௨௧ என் இரட்டுப்போர்வையை எடுத்துவிட்டு, ம
 ௨௨ கிழ்ச்சியென்னும் இடைக்கட்டினால் என்னைக்
 ௨௩ கட்டினீர்.—என் தேவ னாகிய யெ கோவா வே,
 ௨௪ நான் என்றும் உம்மைக்கீர்த்தனம்பண்ணு
 வேன்.

கூக. சங்கீதம்.

க. சகாயம் பெறும்படி தேவ னிடத்தில் பிரார்த்
 தித்தல்: யக. தமையபெற்றதினியித்தம் அவரைத்
 துதித்தல்.

பாடகத்தவலவனிதத்தில் தாவீது ஓப்பித்த சங்கீதம்
 யெ கோவா வே, நான் உம்மில் நம்பிக்கை

(எ) சங்.யெ.உ. சங்.உஉ.ச. (கூ) உபா.கூ.உக. க.இரா.அ.சகூ.இஉ. சங்.எ.அ.எக. எஸ்.ரூ.க.ச.—(உக. சங். க.)
 க.நாளா.யக.உஅ.உக. சங்.கக.எ.அ.க. (உ) உ.நாளா.உய.உக. (கூ) யோபு.கௌ.ச.இ. (இ) ஏசா.உ.யக. (சு) சங்.
 றாய்.ச. உபா.கூ.க. (அ) எண்.யக.உக. (கூ) யோபு.கூ.க.உ.க. (ய) ஆதி.க.யெ. யோபு.கூ.அ.அ.உ.எ. சங்.ய.யக.
 (யக) சங்.உஅ.அ.—(கூய. சங். க.) சங்.உஅ.க. சங்.உஇ.உ. சங்.கூ.யக.உச. (உ) சங்.க.உ. சங்.கூ.கூ. (கூ) சங்.
 அக.யக. சங்.உஅ.க. (ச) க.நாளா.யக.ச. சங்.கௌ.யஉ. (இ) சங்.கூ.கூ. ஏசா.உக.உய. ஏசா.இச.எ.அ. உ.கொரி.
 ச.யெ. சங்.கூ.கூ. சங்.ாஉக.இ. (சு) யோபு.உக.யெ. (எ) சங்.ாச.உக. (அ) சங்.க.இ. சங்.அ.அ.யக. சங்.றாய்.இ.
 யெ. சங்.றாய்.யெ. ஏசா.கூ.யெ. (யக) உ.சாமு.க.யெ. ஏசா.கக.கூ. ஏரே.கக.ச. (யஉ) ஆதி.சக.கூ. சங்.யக.கூ.
 சங்.இஎ.அ.—(கூக. சங். க.) சங்.உஉ.இ.சங்.உஇ.உ. சங்.எ.க.க. ஏசா.சக.உக. சங்.றாசக.க.

யாயிருக்கிறேன்; நான் ஒருபொழுதும்வெட்கமடையாதபடி செய்யும்: உமது நீதியினிமித்தம்
 ௨ என்னை விடுவித்தருளும்.—உமதுசெவியை எனக்குச் சாய்த்து, விரைவில் என்னை இரட்சித்தருளும்: நீர் எனக்குத்திடமான கண்மலையும், என்னை இரட்சிக்குக்கொட்டையுமாயிருப்பீர்.—நீர் கண்மலையுங்கொட்டையுமாயிருக்கிறீர்; ஆதலால் உமதுநாமத்தினிமித்தம் என்னை நடத்திக்கொண்டுபோய்விடும்.—நீர் என்பெலம்: ஆதலால் மறைவாக அவர்கள் எனக்குவைத்திருக்கிற வலையினின்றானனைநீக்கிவிடும்.—உமதுகையில் என் ஆவியை ஒப்பிக்கிறேன்: சத்திய தேவனாகிய யெகோவாவே, நீரேஎன்னைமீட்டுக்கொண்டீர்.—அபத்தமானவைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களைநான்வெறுத்து, யெகோவாவில் நம்பிக்கைவைத்திருக்கிறேன்.—உமது தையயினால் நான் மகிழ்ந்துகனிகூருவேன்: நீர் என் உபத்திரவத்தைப்பார்த்துநெருக்கங்களில் என் ஆத்துமத்தை அறிந்துகொண்டு,—சத்தருவின் கையில்என்னை ஒப்பியாமல் விசாலஸ்தானத்தில் என்கால் களைநிலக்கச்செய்தீர்.—யெகோவாவே, என்மேலிரங்கும், நான்உபத்திரவப்படுகிறேன்: துக்கத்தினால்என்கண்ணும், என்பிராணனும், என்னுதரமுங் கருகிப்போயினவே.—துக்கத்தினால் என்பிராணனும், தலிப்பினால் என்ஆயுளுங் கழிந்துபோயின: என் பாவத்தினால் என்வல்லமை குறைந்துபோகின்றன, என் எழும்புகள் கரிந்துபோகின்றன.—நான் என் சத்தருக்களுக்கும், விசேஷமாய், என் அயலாருக்கும் நிந்திக்கப்பட்டு, எனக்கறிமுகமானவர்களுக்குப் பயங்கரத்துக்குக்காரணமாயிருந்தேன்: வழியில் என்னைக்கண்டவர்கள் விலகி ஓடினார்கள்.—முழுவதும் மறக்கப்பட்டமரித்தவனுக்கும், தகர்ந்தபாத்
 ௩ நிரத்திற்கு மொப்பானேனே.—அநேகர் என்னை நிந்திக்கக்கேட்டேன், அவர்கள் ஏகமாய் எனக்குவிரோதமாகஆசைபண்ணினர், என்பிராணனைவாங்க எண்ணங்கொண்டபடியினாலேபயம்
 ௪ என்னைச் சூழ்ந்துகொண்டது.—யெகோவாவே, நான் உம்மில்லம்புகிறேன்: நீரே என் தேவனென்று நான் சொல்லுகிறேன்.—என்காலங்கள் உமது கையில் இருக்கின்றன: என் சத்தருக்களுடைய கைக்கும், என்னைத்துயரப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைவிடுவித்தருளும்.—
 ௫ நீர் உமதடியானுக்கு உமது முகத்தினொளியைத் தோன்றப்பண்ணும்: உமது தையினிமித்தம்
 ௬ என்னைஇரட்சித்தருளும்.—யெகோவாவே, நான்உமக்குப்பிரார்த்தனைபண்ணினேன்; நான்

வெட்கமடையாதபடி செய்யும்: துன்மாக்கர் வெட்கமடைந்து, மரித்தோர்ஸ்தலத்தில் மவுனமாயிருப்பார்களாக.—இறுமாப்புடனையும், இயக்கழ்ச்சியுடனையும், நீதிமானுக்கு விரோதமாய்ப்பேசுகிறபொய் உதிகளம்வுனமாயிருக்கக்கடவன.—மனுபுத்திரருக்குமுன்பாகநீர் உமக்குப்பயப்படுகிறவர்களினிமித்தம்வைத்ததும், உம்மில் நம்பியிருக்கிறவர்களினிமித்தம் நீர் ஏற்படுத்தினது மாயிருக்கிற நன்மை எவ்வளவுமிகுதி.—மனுஷர் உய்செய்யுந்துராலோசனைகளுக்கு அவர்களை உமது சமுக்கத்தின்மறைவில்வைப்பீர்: நாவின்பழிமொழிக்கு அவர்களை உமது கூடாரத்தில் ஒளித்துக்காப்பாற்றுவீர்.—யெகோவா அரணை நகரத்தெனக்குத்தமது ஆச்சரியமான தையசெய்தபடியினால், அவருக்கு ஸ்தோத்திரம்.—உமதுகண்க உடருக்கு முன்னிராதபடிசேதிக்கப்பட்டேனென்று நான் மனத்திவிரத்தோடேசொன்னேன்: ஆகிலும் நான் உம்மைநோக்கிக்கூப்பிட்டபொழுது நீர் என் விண்ணப்பத்தின் சத்தத்தைக்கேட்டீர்.—யெகோவாவின் பரிசுத்தர்களாகியநீங்கெனல் உகலாரும்அவரில் அன்புகூருங்கள்: யெகோவா உண்மையானவர்களைக் காப்பாற்றுகிறார், அகங்காரிகளுக்கோ பூரணமாய்ப் பிரதிபலனளிக்கிறார்.—யெகோவாவை க்காத்திருக்கிற நீங்க உடெல்லலாருந்திடங்கொள்ளுங்கள், அவர் உங்கள் இருதயத்தைத்திடப்படுத்துவார்.

௩௨. சங்கீதம்.

௧. பாவமன்னிப்பினாலுண்டாகும் ஆனந்தம்: ௩. பாவமுணர்ந்துசொல்வது பாவமன்னிப்புக்கு பயோகமெனல்: ௮. தேவனுடைய வாக்குத்தத்தம் வாழ்வுதருமெனல்.

தாவீதின் போத சங்கீதம்.

கூட்டினமீறுதல் மன்னிக்கப்பட்டும், பாவம் மறைக்கப்பட்டு மிருக்கிறவனே வாழ்வுடையவன்.—யெகோவாவினால்பாவஞ்சுமத்தப்படாமலும், ஆத்துமத்தில் வஞ்சகமில்லாமலுமிருக்கிறமனுஷன் வாழ்வுடையவன்.—நான் மவுனமாயிருந்தகாலத்தில் நான்முழுவதும்அழுதபடியால் என்எழும்புகளெல்லாம் உலர்ந்துபோயின.—இரவும்கலும் என்மேல்உமதுகைபாரமாயிருந்தது: உஷ்டண்காலவறட்சிபோல் என் சத்துவம் வறண்டுபோயிற்று. சேலா.—நான் என்பாவத்தை உமக்குமறைக்காமல், உமக்கு என்பாவத்தை உணர்ந்துசொன்னேன். யெகோவா விடத்தில் என்மீறுதல்களை உணர்ந்து சொல்லுவேனென்று நான்சொல்ல, நீர் என்பாவத்தின் தோஷத்தை

(௨) சங். எக. ௨. (௩) சங். ௮. ௨. சங். ௨௩. ௩. சங். ௨௫. ௮. (௫) லூக். ௨௩. ௪௪. ௮. ப். ௭. ௫௩. (௬) யோனா. ௨. ௮. (௭) யோவா. ௩. ௨௭. (௮) உபா. ௩. ௩. ௩. ௧. சாமு. ௩. ௪. ௪. ௧. சாமு. ௨. ௪. ௮. சங். ௪. ௧. சங். ௩. ௮. ௩. ௩. (௯) சங். ௪. ௭. (௧) சங். ௩. ௭. (௨) சங். ௩. ௭. (௩) சங். ௪. ௭. (௪) சங். ௪. ௭. (௫) சங். ௪. ௭. (௬) சங். ௪. ௭. (௭) சங். ௪. ௭. (௮) சங். ௪. ௭. (௯) சங். ௪. ௭. (௧௦) சங். ௪. ௭. (௧௧) சங். ௪. ௭. (௧௨) சங். ௪. ௭. (௧௩) சங். ௪. ௭. (௧௪) சங். ௪. ௭. (௧௫) சங். ௪. ௭. (௧௬) சங். ௪. ௭. (௧௭) சங். ௪. ௭. (௧௮) சங். ௪. ௭. (௧௯) சங். ௪. ௭. (௨௦) சங். ௪. ௭. (௨௧) சங். ௪. ௭. (௨௨) சங். ௪. ௭. (௨௩) சங். ௪. ௭. (௨௪) சங். ௪. ௭. (௨௫) சங். ௪. ௭. (௨௬) சங். ௪. ௭. (௨௭) சங். ௪. ௭. (௨௮) சங். ௪. ௭. (௨௯) சங். ௪. ௭. (௩௦) சங். ௪. ௭. (௩௧) சங். ௪. ௭. (௩௨) சங். ௪. ௭. (௩௩) சங். ௪. ௭. (௩௪) சங். ௪. ௭. (௩௫) சங். ௪. ௭. (௩௬) சங். ௪. ௭. (௩௭) சங். ௪. ௭. (௩௮) சங். ௪. ௭. (௩௯) சங். ௪. ௭. (௪௦) சங். ௪. ௭. (௪௧) சங். ௪. ௭. (௪௨) சங். ௪. ௭. (௪௩) சங். ௪. ௭. (௪௪) சங். ௪. ௭. (௪௫) சங். ௪. ௭. (௪௬) சங். ௪. ௭. (௪௭) சங். ௪. ௭. (௪௮) சங். ௪. ௭. (௪௯) சங். ௪. ௭. (௫௦) சங். ௪. ௭. (௫௧) சங். ௪. ௭. (௫௨) சங். ௪. ௭. (௫௩) சங். ௪. ௭. (௫௪) சங். ௪. ௭. (௫௫) சங். ௪. ௭. (௫௬) சங். ௪. ௭. (௫௭) சங். ௪. ௭. (௫௮) சங். ௪. ௭. (௫௯) சங். ௪. ௭. (௬௦) சங். ௪. ௭. (௬௧) சங். ௪. ௭. (௬௨) சங். ௪. ௭. (௬௩) சங். ௪. ௭. (௬௪) சங். ௪. ௭. (௬௫) சங். ௪. ௭. (௬௬) சங். ௪. ௭. (௬௭) சங். ௪. ௭. (௬௮) சங். ௪. ௭. (௬௯) சங். ௪. ௭. (௭௦) சங். ௪. ௭. (௭௧) சங். ௪. ௭. (௭௨) சங். ௪. ௭. (௭௩) சங். ௪. ௭. (௭௪) சங். ௪. ௭. (௭௫) சங். ௪. ௭. (௭௬) சங். ௪. ௭. (௭௭) சங். ௪. ௭. (௭௮) சங். ௪. ௭. (௭௯) சங். ௪. ௭. (௮௦) சங். ௪. ௭. (௮௧) சங். ௪. ௭. (௮௨) சங். ௪. ௭. (௮௩) சங். ௪. ௭. (௮௪) சங். ௪. ௭. (௮௫) சங். ௪. ௭. (௮௬) சங். ௪. ௭. (௮௭) சங். ௪. ௭. (௮௮) சங். ௪. ௭. (௮௯) சங். ௪. ௭. (௯௦) சங். ௪. ௭. (௯௧) சங். ௪. ௭. (௯௨) சங். ௪. ௭. (௯௩) சங். ௪. ௭. (௯௪) சங். ௪. ௭. (௯௫) சங். ௪. ௭. (௯௬) சங். ௪. ௭. (௯௭) சங். ௪. ௭. (௯௮) சங். ௪. ௭. (௯௯) சங். ௪. ௭. (௧௦௦) சங். ௪. ௭.

க மன்னித்தீர். சேலா.—இதிலிமித்தம் தேவபத் தன் எவனும் உம்மைக்கண்டடையுஞ்சமயத்தில் உம்மைநோக்கி விண்ணப்பம்பண்ணுவான்: மி குந்த சலப்பிரளயமாணம்பொழுதும் அது அவனை அணுகாதே.—நீர்என்புகவிடம்; உபத்திரவத்திற் கு விலக்கி என்னை விடுவீக்கிறீர்; இரட்சிப்பின் ஆரவாரங்களால்என்னைச்சூழ்விக்கிறீர். சேலா.— நான் உனக்குப்போதித்து, நீடக்கவேண்டியவழியை உனக்குக்காட்டுவேன்: நான் உனக்கு ஆலோசனையைக்கொடுப்பேன், என்கண் உன்மே லிருக்கும்.—வாரிணுவங்கழவாளத்தினாலும்வாய் கட்டப்பட்டுவொழிய உன்னை அணுகாதபுத்தி யில்லாத குதிரையைப்போலவுண்டகோவேறுகழி யையைப்போலவும் இருக்கவேண்டாம்.—தான் மார்க்கனுக்கு அநேகதுக்கங்களுண்டாகும்: யெ கோவாவை நம்புகிறவனெவனோ அவனை அ னுக்கிரகஞ்சூழ்ந்துகொள்ளும்.—நீதிமாண்களே, யெ கோவா வில்லம்கிழந்துகளிகூருங்கள்: நேர் மையான இருதயமுள்ளவர்களாகிய நீங்கெனல் லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.

௩௩. சங்கீதம்.

க. தயையும் வல்லமையுமாகிய இவைகளினிமித் தம் யெ கோவாவை துதித்தல்: டெ. தேவ பரிபாலனத்தை நன்குமதித்தல்.
 நீதிமாண்களே, யெ கோவாவில் களிகூருங் கள்: துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத்தகு தி.—கின்றரத்தினாலே யெ கோவாவை துதி யுங்கள்: பத்துநரம்புள்ள விண்ணியினால் அவரைப் பாடுங்கள்.—அவருக்குப்புகியபாட்டைப்பாடுங் கள். ஆனந்தமுழக்கத்துடனே சாமர்த்தியமாய் வாசியுங்கள்.—யெ கோவா வின் வாக்கியம் ய தார்த்தம்; அவருடைய சகலகிரியைகளுக்குச்சத்தி யம்.—நீதியிலும் நியாயத்திலும் பிரியமாயிருக்கி ரார்: யெ கோவா வின் அனுக்கிரகத்தினால் பூமி பூரணப்பட்டது.—யெ கோவா வின் வாக்கி னால் ஆகாயமண்டலங்களும், அவருடைய வா யின்சுவாசத்தினால் அவைகளிலுள்ள சகலசேனை யும் உருவாக்கப்பட்டன.—அவர் சமுத்திரத்தின் சலத்தைக்குவியலாகக்கூட்டி, அதின்வெள்ளங் களைக்களஞ்சியங்களில் சேர்க்கிறார்.—பூண்ட லமுழுவதும் யெ கோவா வுக்குப்பயப்படுவ தாக: பூண்டலத்தில் வசிப்பவர்களையாவரும் அ வருக்கஞ்சுவார்களாக.—அவர் சொல்லச்சிருஷ்டி யுண்டாயிற்று; அவர்கட்டளையிட அதுநிலைத்தி ருந்தது.—யெ கோவா அந்நியதேசத்தாருடைய ஆலோசனையை விருதாவாக்குகிறார்: சனங்க டெளின் உபாயங்களை அபத்தமாக்குகிறார்.—யெ

கோவாவுடைய ஆலோசனை சதாகாலமும்நிற் கும், அவருடைய உள்ளத்தின்நினைவுகந்தலைமு றைதோறும் நிலைப்படும்.—யெ கோவாவையெ யே தங்கள் தேவனென்று கொண்ட தேசத்தா ரும், அவர்தமக்குச்சுதந்தரமாகத்தெரிந்துகொண் டசனங்களும்வாழ்வுடையவர்கள்.—யெ கோ வாவானத்தினின்றனோக்குகிறார்: அவர்மனுபுத் திரரணைவரையும் உற்றுப்பார்க்கிறார்.—அவர்தமது யச வாசஸ்தானத்தினின்ற பூமண்டலத்தில் வசிப்ப வர்கள் யாவரையும் நோக்கிப்பார்க்கிறார்.—அவர் யெ அவர்களுடைய இருதயங்களை ஒரேவகையாக உ ருவாக்கி, அவர்களுடையகிரியைகளையாவையுஞ் சிந்தித்துப்பார்க்கிறார்.—எந்த இராசாவுந்தன்சே வனைமிகுதியினால் இரட்சிப்புப்பெறான்; பராக் கிர மவீரன் வல்லபமிகுதியினால் இரட்சிக்கப்படா ன்.—இரட்சிக்கிறதற்குக்குதிரைவிருதா: அதுதன் யெ து மிகுந்த பலத்தினால் இரட்சிக்கமாட்டாது.— கேள், யெ கோவாவுக்குப்பயந்து அவருடைய ய அனுக்கிரகத்தைக் காத்திருக்கிறவர்களுடைய பிராணனை மரணத்திற்கு விலக்கிப்பஞ்சகாலத் தில் அவர்களை உயிரோடே காத்துக்கொள்ளும்ப டிக்கு.—அவர்கண் அவர்கள்மேலிருக்கின்றது.— யெ நம்முடைய ஆத்தமம் யெ கோவாவையெ உயி ருறித்துக்காத்திருக்கின்றது: அவரே நமக்குத்து ணை, நம்முடையகேடகம்.—அவருடையபரிசுத் உக த நாமத்தை நாம் நம்புகிறபடியினால், நமது இரு தயம் அவரில்களிகூருகின்றது.—யெ கோவாவுடெ வே, நாங்கள் உம்மில் நம்புகிறபடியே உமதுத யை எங்கள்மேலிருக்கக்கடவது.

௩௪. சங்கீதம்.

க. தாலீது இரட்சிப்புப்பெற்றதினியித்தம் யெ கோவாவை துதித்தல்: டெ. உபதேசஞ் சொல்லல்.
 தாலீது அபிமேலேக்குத்தமுன்பாக வேஷமாற அ வனூல்தாத்தி விடப்பட்டுப் புறப்பட்ட சமயத்தில் செய்த சங்கீதம்.
 நான்எப்பொழுதும் யெ கோவாவை வாழ்த் துவேன்: இடைவிடாதபடி அவர்துதி என்வாயி விருக்கும்.—என் ஆத்தமம் யெ கோவா வின் உ மென்மையைஎடுத்துப்பாராட்டும்: சிறுமைப்படு கிறவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.—என் னோடே யெ கோவா வின் மகிமையைவினங் கப்பண்ணுங்கள், நாம் ஏகமாய் அவர்நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவோம் வாருங்கள்.—நான் யெ கோவாவைத் தேடினேன், அவர் உத்தரந்தத் து என்பயம் எல்லாவற்றிற்கும் என்னைநீங்கலாக் கிவிட்டார்.—அவர்கள் அவரைநோக்கி ஒளிபெற் றி

(க) க.நீமோ.க.யெ. ஏசா.௩௩.௪. யோவா.௪.௩௪. (ஏ) சங்.க.க. யாந்.யெ.உ. நியா.௩.௧. உ.சாமு.உ.உ.க.(க)நீதி. உ.௪.௩. யாந்.க.க. யோபு.௩.௩. (ய) நீதி.யெ.உ.௧. ரோ.உ.௧. சங்.அ.ச.யெ. நீதி.யெ.உ.ய. (யெ) சங்.௧.௪.யெ.— (௩௩. சங். க.) சங்.௧.௪.யெ. சங்.௩.௪.௪.க. (உ) சங்.௧.௨.உ. (௩) சங்.௧.௪.௧. ஏசா.௪.௨.யெ. வெளி.௩.௧. (௩) சங்.௪.௩. ஏ. சங்.யெ.௧.௪. (௪) ஆதி.௧.௪.௪. எ. எ.யெ.௧.௧. ஆதி.உ.௧. (ஏ) ஆதி.௧.௧. யோபு.உ.௧.யெ. (௧) ஆதி.௧.௧. (ய) ஏசா. அ.யெ. (யெ) யோபு.உ.௧.யெ. நீதி.யெ.உ.௧. ஏசா.௪.௪.யெ. (யெ) சங்.௧.௩.௪. யாந்.யெ.௩. (யெ) உ.நா.௪.யெ.௧. யோபு. உ.அ.உ. (யெ) யோபு.௩.௪.உ.௧. ஏரே.௩.௨.யெ. (யெ) நீதி.உ.௧.௩. (யெ) யோபு.௩.௪.௪. க.பேதாரு.௧.யெ. (யெ) யோபு.௩.௨.யெ. (உ.௧) சங்.யெ.௩. யோவா.யெ.உ.உ.—(௩௪. சங். க.) எ.பே.௩.௨.யெ. க.தெ.௩.யெ. (உ) ஏரே.௧. ௨.௧. க.கொரி.௧.௩.௧. (௩) லூக்.௧.௪.௪. (௪) மத்.௪.௪.

யக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.—என் சத்துருக்கள் காரணமின்றி என்னைக்குறித்து மகிழவும், காரணமின்றி என்னவெறுக்கிறவர்கள்கண்ட உயிரியிட்டவும் விடாதிரும்.—அவர்கள் சமாதானமாய்ப்பேசாமல், தேசத்தில் அமைதியாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதிக்கொண்டு, எனக்கு விரோதமாய்த் தங்கள்வாயை விரியத்திறந்து, ஆ, ஆ, எங்கள் கண்ட உட்கண்டதென்கிறார்கள்.—யெ கோவா வே, நீர் கண்டீர்: மவுனமாயிராதேயும்: ஆண்டவரே, உக எனக்குத் தாமாயிராதேயும்.—என் தேவனே, என் ஆண்டவரே, சாக்கிரதையாகி, என்வழிகளிலே நியாயத்தீர்ப்புச் செய்ய விழிந்து எழுந்தி உசரும்.—என் தேவனே யெ கோவா வே, உமது நீதியின்படி எனக்கு நியாயஞ்செய்யும்; அவர் உடுகள் என்னைக்குறித்து மகிழவிடாதிரும்.—ஆ, எங்கள் மனவிருப்பமென்று அவர்கள் எண்ணாதபடிக்கும், நாங்கள் அவனை விழுங்கினோமென்று உச அவர்கள் சொல்லாதபடிக்குஞ் செய்யும்.—எனக்கு நேரிட்ட தீமையைக்கண்டுசந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கப்பட்டு முகங்கவழிந்திருப்பார்களாக: எனக்கு விரோதமாக மேன்மைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் கனவீனத்தாலும் மூட்டப்படுவார்களாக.—என் நீதியிற் பிரியமாயிருக்கிறவர்கள் ஆனந்தமுழக்கமிட்டு மகிழ்ந்து, தமது தாசன்வாழ்வடையவிரும்புகிற யெ கோவா மிகவும் புகழப்படக்கடவரென்று எப்பொழுதுஞ்சொல்வார்களாக.—அதினால் என்றா உமது நீதியைப்பேசி, நாள்முழுவதும் உமது துதியைப்பிரகாசிக்கப்பண்ணும்.

௩௬. சங்கீதம்.

க. மனுஷருடைய தீங்கை எடுத்துக்காட்டல்: டு. தேவனுடைய தமையையை வருணித்தல்.

பாடகத்தலவலனித்தில் யெ கோவாலின் தாசனாகிய தாவீது ஞப்பித்த சங்கீதம்.

துன்மார்க்கன் செய்துவருகிற அதிகிரமத்தினால், அவனுடைய கண்ணுக்குமுன் தேவபயமில்லையென்று என்னுள்ளத்தில் தெரியவருகின்றது.—அவன் தன் அதிகிரமம் அரோசிகமுள்ளதென்று காணப்படுமெனவும் தன்னைப்பிரியப்படுத்துகிறான்.—அவன்வாய்மொழிகள் தீமையும் வஞ்சனையுமுள்ளன: அவன் விவேகியாய் நடப்பதையும் நன்மைசெய்வதையும் ஒழிந்துவிட்டான்.—தன்படுக்கையின்மேல் தீமைகளைச் சிந்திக்கிறான்; உத்தமமல்லாத வழியில் நிலைகொள்ளுகிறான்; தூர்க்கிரமையைவெறுக்கிறதில்லை.—யெ கோவா வே, உமது தமையை வானபரியந்தமும், உமது சத்தியம் ஆகாயபரியந்தமும் எட்டுகின்றன.—

உமது நீதி மகத்தான மலைபோலிருக்கின்றது; உம்முடைய நியாயத்தீர்ப்புக்கள் மிகவும் ஆழமானவைகள்: யெ கோவா வே, நீர்மனுஷரையும் மிருகங்களையும் பரிபாலித்து வருகிறீர்.—தேவனே, உமது அன்பு எவ்வளவு அருமை. மனுபுத்திரர் உமது சிறகுகளின் நிழலின்கீழ்வந்து நம்பிக்கையாய்த் தங்குவார்கள்.—அவர்கள் உமது வீட்டிலுள்ள சம்பூரணத்தினால் திருத்தி அடைவார்கள்; நீர் உமது ஆனந்தநிதியின்சலத்தை அவர்கள் பாணம்பண்ணுவிப்பீர்.—சீவ ஊற்றின் கண் உம்மிடத்திலிருக்கின்றது: நாங்கள் உமது ஒளியினால் ஒளியைக்காண்போம்.—உம்மை அறிந்தவர்களிடத்தில் உத்தமையும், உத்தமஇருதமுடையவர்களிடத்தில் உமது நீதியையும் நிலைப்படுத்தியிருளும்.—அகங்காரிகளுடைய கால் என்னை அணுகவும், துன்மார்க்கருடைய கை என்னை அகற்றவும் விடாதிரும்.—அங்கே துன்மார்க்கர் விழுந்தார்கள்: அவர்கள் தள்ளுண்டார்கள், எழுந்திருக்கமாட்டார்கள்.

௩௭. சங்கீதம்.

சன்மார்க்கர் துன்மார்க்கர் என்னும் இருவருடைய நிலைமையைப்பார்த்துத் தேவனைச்சார்ந்து பொறுதியாயிருப்பது நலமென்று தாவீது தெரிவித்தல்.

தாவீதின் சங்கீதம்.

நீ துன்மார்க்கர் நிமித்தம் விசனப்படாதிரு, தூர்க்கிரமையைச் செய்பவர்கள்மேல் பொறாமையென்னாதிரு.—அவர்கள் சீக்கிரமாய்ப் புல்லைப்போலச் சேதிக்கப்படுவார்கள், பசும்பூண்டுபோலவாடிப்போவார்கள்.—யெ கோவா வில் கம்பிக்கைவைத்து நன்மைசெய், அதினால் நீ சுயதேசத்தில் வசித்து வாழ்வடைவாய்; இதாநிச்சயம்.—யெ கோவா விடத்தில் களிசூர்ந்திரு; அவர் உன்மனோவாஞ்சை முழுவதையும் பூரணப்படுத்தவார்.—உன்பாதையை யெ கோவாவுக்கு ஒப்புவி; அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவர் அவைகளைச் சித்திக்கப்பண்ணுவார்.—ஒளியைப்போல உன்நீதியையும், மத்தியானத்தைப்போல உன் நியாயத்தையும் பிரகாசிக்கப்பண்ணுவார்.—யெ கோவாவுக்கமைந்து, உமது கைக்காத்துக்கொண்டிரு: தன்வழியிலே சித்திபெற்றுத்தராலோசனை செய்பவனியித்தம் விசனப்படாதிரு.—கோபத்தை நீங்கிக்குரோதத்தைவிடு: நீங்குசெய்யும்படி எவ்விதத்திலும் விசனத்தால் எவப்படவேண்டாம்.—தூர்க்கிரமையைச் செய்பவர்கள் சேதிக்கப்படுவார்கள்: யெ கோவா வைக்காத்திருப்பவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.—அற்பகாலத்துக்குப்பின் துன்மார்க்கனிரான்: அ

(யக) சங்.யக.ச. சங்.௩௭.யக. யோபு.யடு.யெ. நீதி.க.யக. புல.௩.யடு. யோவா.யடு.உடு.(உச)சங்.உஉ.யக.(உஉ) யாத்.௩.எ. அப்.எ.௩.ச. (உச) உ.தெ.ச.க. (உடு) சங்.உஎ.யெ. புல.உ.யக. (உஎ) ரோ.யெ.யடு. சங்.௩.ச.ச.— (௩௬.சங்.க.) ரோ.௩.யடி. (உ) உபா.உ.க.யக.(௩)அதி.யெ.உ. ஏரே.ச.உஉ.(ச)நீதி.ச.யக. ஏசா.௩.யெ.(ச)யோபு. யக.டி. ரோ.யக.௩.௩. க.தீமோ.ச.ய.(எ)சங்.௩.க.யக.ருத்த.யெ.சங்.௩.ச.ச.(அ)கரு.ச. யோபு.உ.யெ. வெளி.உஉ. க. சங்.யக.யக.(௩)ஏரே.உ.யக. யோவா.ச.ய.யச. க.பேதுரு.உ.க.(ய)ஏரே.உ.யக. (௩௭.சங்.க.) சங்.௩.௩.க. நீதி.உ.க.யெ. (உ) சங்.௩.யடு.ச. (ச) ஏசா.௩.யச.(டு)சங்.௩.யெ.உ. நீதி.யக.௩. மத்.௩.உடு. லாக்.யெ.உ.உ. க.பே துரு.யெ.எ. மீகா.எ.க. (எ) சங்.௩.உ.க. ஏசா.௩.யடு. புல.௩.உ.ச. (அ) எபே.ச.உஎ.(௩) ஏசா.௩.யக.

வன் ஸ்தானத்தை நீ தேவொய், அது இராது.—
 ௧௧ தாழ்ந்தசிரந்தையுள்ளவர்களோ பூமியைச் சந்தந்
 ரித்துக்கொண்டு, சமாதானத்தினிமுகுதியினால் ஆ
 ௧௨ னந்தத்தை அனுபவிப்பார்கள்.—துன்மார்க்கன்
 நீதிமானுக்கு விரோதமாய்த் துராலோசனைசெய்
 ௧௩ து, அவனைக் குறித்துப் பற்கடிக்கிறான்.—ஆண்
 ௧௪ டவர அவனைநகைக்கிறார்: அவன் நான்வருகிற
 ௧௫ தென்று கண்டறிந்திருக்கிறார்.—சிறுமைப்படுகிற
 ௧௬ வர்களும், எளியவர்களுமாயிருக்கிறவர்களை வி
 ௧௭ முத்தம்படிக்கும், நீதிநெறியுள்ளவர்களைக்கொ
 ௧௮ லைசெய்யும்படிக்குந்துன்மார்க்கர் கட்கத்தையரு
 ௧௯ வித்தவர்கள் வில்லை வளைக்கிறார்கள்.—அவர்கள்
 ௨௦ கட்கம் அவர்கள் சுயநெஞ்சத்தையருவும், அவர்
 ௨௧ கள் வில்லுமுறிந்துபோம்.—துன்மார்க்கர் பலர் அ
 ௨௨ டைந்தசெல்வத்திலும், நீதிமான் ஒருவனுக்குண்
 ௨௩ டாகிய அற்பபொருள் உத்தமம்.—துன்மார்க்க
 ௨௪ ருடையபுயங்கன்முறிந்துபோகும்: நீதிமான்களை
 ௨௫ யெயோ யெகோவா தாங்குகிறார்.—நேர்மையுள்
 ௨௬ ளவர்களுடைய நான்களை யெகோவா அறிந்
 ௨௭ திருக்கிறார்: அவர்களுடைய சுதந்தரம் என்றும்நி
 ௨௮ லைப்படும்.—அவர்கள் ஆபத்துக்காலத்தில்வெட்
 ௨௯ கமடையார்கள்: பஞ்சாலத்தில் திருத்திபெற்றி
 ௩௦ ருப்பார்கள்.—துன்மார்க்கர் அழிந்துபோவார்கள்,
 ௩௧ யெகோவாவின் சத்துருக்கள் ஆட்டுக்குட்டி
 ௩௨ யின் நிணத்தைப்போல் ஒழிந்து போவார்கள்: உ
 ௩௩ புகையாய் ஒழிந்துபோவார்கள்.—துன்மார்க்கன்
 ௩௪ கடன்வாங்கினால் பின்புசெலுத்துகிறதில்லை: நீ
 ௩௫ உஉதிமாதே தையசெய்துகொடுக்கிறான்.—அவரால்
 ௩௬ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தேசத்தைச்சந்தரித்
 ௩௭ துக்கொள்ளுவார்கள்: அவரால் சபிக்கப்பட்ட
 ௩௮ வர்கள் சேதிக்கப்படுவார்கள்.—யெகோவா
 ௩௯ நல்லமனுஷனுடைய நடைகளைநிலைப்படுத்துகி
 ௪௦ ரார்: அவன்வழியை அனுகூலப்படுத்துகிறார்.—
 ௪௧ அவன்விழுந்தாலும் முழுமையும் நாசமாகாண்:
 ௪௨ யெகோவா தமதுகையினால் அவனைத்தாங்கு
 ௪௩ கிறார்.—நான் இளைஞரையிருந்தேன் விருத்தன
 ௪௪ னேன்: ஆளுநர் நீதிமான் கைவிடப்பட்டதை
 ௪௫ யும், அவன்சந்ததி அன்னம் இரக்கிறதையும்நான்
 ௪௬ காணவில்லை.—அவன் தினமுந் தயையசெய்து
 ௪௭ டன்கொடுப்பான்: அவன்சந்ததி ஆசீர்வதிக்கப்
 ௪௮ படும்.—நீமையைவிட்டு நன்மைசெய்: நெடுநான்
 ௪௯ தேசத்தில் வசித்திருப்பாய்.—யெகோவா நியா
 ௫௦ யத்திற்பிரியப்படுகிறார், அவர் தமதுபத்தரைக்கை
 ௫௧ விடார்: அவர்கள் என்றும் இரட்சிக்கப்படுவார்
 ௫௨ கள்: துன்மார்க்கருடைய சந்ததியோ சேதிக்கப்
 ௫௩ படும்.—நீதிமான்கள்தேசத்தைச்சந்தரித்துக்கொ
 ௫௪ ண்டு, அதில் எப்பொழுதும் வாசம்பண்ணுவார்
 ௫௫ கள்.—நீதிமானுடையவாயினன்றுஞானம்புறப்
 ௫௬ படும், அவனுடைய நா நியாயத்தை வசனிக்

கும்.—அவன் தேவன் அருளிய வேதப்பிரமா
 ௧௭ ணம் அவன் இருதயத்திலிருக்கின்றது; அவன்
 ௧௮ நடைகள் சறுக்கமாட்டாது.—துன்மார்க்கன்நீதி
 ௧௯ மானைக்காத்திருந்து, அவனைக் கொலைசெய்யவ
 ௨௦ கைதேடுகிறான்.—இவன்கையில்கெவா
 ௨௧ அவனை ஒப்பிக்கமாட்டார், அவர்கள் இவனை ஆக்
 ௨௨ கினைக்குள்ளாகத்தீர்க்கவும் விடார்.—யெகோ
 ௨௩ வாவைக்காத்து அவர்வழியில் நட, நீ தேசத்
 ௨௪ தைச்சந்தரித்துக்கொள்ளும்படி அவர் உன்னை
 ௨௫ உயர்த்துவார்: துன்மார்க்கர் சேதிக்கப்படுவார்
 ௨௬ கள், அதைக்காண்பாய்.—துன்மார்க்கன் மிகப்ப
 ௨௭ ளுலத்தவனும், தனக்கேற்றநிலத்தில்நிற்கிற பச்சை
 ௨௮ மரத்தைப்போலத் தழைத்தவனுமாயிருக்கக்கண்
 ௨௯ டேன்.—ஆளுநர்அவன் அகன்றுபோனான், அவ
 ௩௦ னில்லை: பாருங்கள், அவனைத் தேடினேன், அ
 ௩௧ வன் காணப்படவில்லை.—சற்ருணனை நோக்கி, ந
 ௩௨ ன்ரையானவனைப்பார், அவன்முடிவு சமாதா
 ௩௩ னம்.—அதிக்கிரமஞ்செய்கிறவர்கள் ஏகமாய் நா
 ௩௪ சமடைவார்கள்: சேதிக்கப்படுவதே துன்மார்க்க
 ௩௫ ருடைய முடிவு.—நீதிமான்களுக்கு இரட்சிப்பு
 ௩௬ யெகோவாவினால்வரும்: ஆபத்துக்காலத்தில்
 ௩௭ அவரே அவர்கள்பெலம்.—யெகோவா அவர்க
 ௩௮ ளுக்குத்துணைநின்று அவர்களைவிடுவிப்பார்: அ
 ௩௯ வர்கள் அவரைச்சார்ந்துகொள்ளுகிறார்கள், ஆத
 ௪௦ லால் அவர்அவர்களைத்துன்மார்க்கருக்கு விலக்கி
 ௪௧ இரட்சிப்பார்.

௩௮. சங்கீதம்.

தாலீது தன்துக்கத்தினியித்தம் தேவனிடத்திற்
 புலம்பல்.
 நினைவுகூரும்படி தாலீது செய்த சங்கீதம்.
 யெகோவாவே, கோபங்கொண்டுஎன்னைக்
 ௧ கடிந்துகொள்ளாதிரும்.—நீர் உக்கிரங்கொண்டு
 ௨ என்னைத்தண்டியாதிரும்: உம்முடைய அம்புகள்
 ௩ எனக்குள்ளேதைத்திருக்கின்றன, உமதுகை என்
 ௪ மேலிறங்கிற்று.—உமது கோபத்தினியித்தம் என்
 ௫ மாமிசத்தில் சொஸ்தமில்லை; என் பாவத்தினால்
 ௬ என் எழும்புகளில் அமைதியில்லை.—என் பாவங்
 ௭ கள் என் தலைக்குமேலாகப்பாய்ந்துபோயின: அ
 ௮ வைகள் பாரச்சமையாயிருக்கின்றன, என்னாலே
 ௯ தாங்கமுடியாது.—என் மதிக்கேட்டினியித்தம் என்
 ௧௦ னிலுள்ளபுண்கள் அழுகித்தூர்க்கந்தமெடுத்தன.—
 ௧௧ நான் மடங்கி, மிகவுங்குனிந்து, எப்பொழுதுந்
 ௧௨ துக்கத்தோடேதிரிகிறேன்.—என் குடல்கள் தண்
 ௧௩ வினால் நிறைந்திருக்கின்றன: என் மாமிசத்தில்
 ௧௪ சொஸ்தஞ்சற்றுமில்லை.—நான் மெலிவடைந்து
 ௧௫ மிகவும் கொறுக்கப்பட்டிருக்கிறேன்: என் இரு
 ௧௬ தயத்தின் கொந்தளிப்பினியித்தம் நான் கதறுகி
 ௧௭ றேன்.—ஆண்டவரே, என்வாஞ்சைமுழுவதும்
 ௧௮ உமக்குமுன்பாக இருக்கின்றது; என் தவிப்பு உ

(௧௧)மத்.௩.௩. (௧௨) மீகா.௩.௬.(௧௩)நீதி.௩.௩.௬. க.நீமோ.௬.௬.(௧௪)எசேக்.௧௩.௨௬.(௧௫)சங்.க.௬. ஏசா.௧௩.
 ௨௬.(௧௬)யோபு.௩.௨௩.(௧௭)க.சா.மு.௨.௬. நீதி.௩.௬.௬.(௧௮)சங்.௧௬.௩.௨௩. நீதி.௨.௩.௩. ௨.கொரி.௧.௬.
 (௨௪)உபா.௩.௩.௩. (௨௫)ஏசா.௬.௩.௩. (௨௬)நீதி.௨.௨.௨. ஏசா.௩.௩.௩. (௨௭)நீதி.௨.௨.௨. (௧௩)மத்.௩.௨.
 ௧௩. (௧௪)உபா.௬.௬. ஏசா.௩.௬. (௧௫)உ.பேதுரு.௨.௬. (௧௬)சங்.௨.௩.௩. சங்.௬.௬.(௧௭)யோபு.௩.௬.(௧௮)
 யோபு.௩.௩.௩. (௧௯)ஏசா.௩.௩.௩. (௨௦)தானி.௩.௩.௩. (௨௧)சங்.௬.௬. (௨௨)யோபு.௬.௬. சங்.௧௩.
 ௪.(௨௩)எஸ்.௬.௬. மத்.௩.௨.௩. (௨௪)யோபு.௩.௩.௩. (௨௫)யோபு.௩.௩. (௨௬)யோபு.௬.௬. சங்.௨.௨.௬. ஏசா.௩.௬.௩.

ய மக்குமறைவாயிருக்கவில்லை.—என் இருதயங்குழம்பி அலைகின்றது, என்பெலம் என்னைவிட்டுப் புக போயிற்று: என் கண்களின் ஒளிநீங்கிற்று.—என் நேசரும் என் பந்துசனங்களும் என்வாதையைக் கண்டுவிடுகிறார்கள்; என் அயலாரும் தூரத்தில் விட நிிற்கிறார்கள்.—என் பிராணனைவாங்க வகைதேடுகிறவர்கள் எனக்குக்கண்ணிகளைவைக்கிறார்கள்; தீமைவருவிக்கத்தேடுகிறவர்கள், தீமொழிகளைப் பேசினான் முழுவதும் வஞ்சனைகளைநினைக்கிறார்கள்.—ஆளுலும் நான் செவிடனைப்போல் அதைக் கேட்கவில்லை; வாய்திறவாமல் ஊமைபோலிருந்து விடுகொள்ளாதவனும் போலிருந்தேன்.—யெகோவா வே, உம்மைக்காத்திருக்கிறேன்; ஆண்டவரே, என் தேவனே, நீரே உத்தரங்கொடுப்பீர்.—அவர்கள் என்னைக்குறித்துச்சந்தோஷப்பட்டாற்படி அப்படிச் சொன்னேன்: என் கால்சறுக்கினால் எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டுவவர்கள்.—நான்தமொறிவிழப்போகிறேன், என் துக்கம்எப்பொழுதும் என்முன்னிருக்கின்றது.—விடி நான் என் அக்கிரமத்தை உணர்ந்துசொல்வேன், யெகோவா, என் பாவத்தினிமித்தம் துக்கப்படுகிறேன்.—என்சத்துருக்கன் துனிவும் பலமுமுள்ளவர்கள்: நியாயமின்றி என்னைப்பகைக்கிறவர்கள் அநேக உய்கர்.—நான் நன்மைசெய்யத் தேடுகிறதினிமித்தம் நன்மைக்குத் தீமைசெய்கிறவர்களும் என் உகனை விரோதிக்கிறார்கள்.—யெகோவா வே, என்னைக்கைவிடாதிரும்: என் தேவனே, என உஉக்குத் தூரமாயிராகிரும்.—என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச்சகாயஞ்செய்ய விரைந்தருளும்.

௩௬. சங்கீதம்.

க. தாலீது தன் சிந்தனைகளைக்காத்தல்: ச. மனுஷருடைய வாழ்வு நிலையற்றதும் மாயையுமெனச் சிந்தித்தல்: எ. தாலீது பிரார்த்தித்தல்.

பாடகத்தலவலுகிய யெதுதுனிடைத்தில் தாலீது ஒப்பித்த சங்கீதம்.

நான், என்நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு என்நெறிகளைக்காப்பேன்: துன்மார்க்கன் என்முன்னிற்கையில் நான் என்வாயைக்கடிவாணமிட்டாற்போலடக்கிக்கொண்டிருப்பேனென்றேன்.—நான் மவுனமாகி ஊமைபோலிருந்தேன், நான் நன்மையாயினும்பேசவில்லை; அதினால் என்துக்கம் அதிகரித்தது.—என் இருதயம் எனக்குள்ளே எரிந்தது, நான்நியானித்திருக்கையில் அக்கினிவேகிற்று: என்நாவினால்பேசினேன்.—யெகோவா வே, என் ஆயுளின் அளவை நான் அறியும்படி என்முடிவையும் என்வாழ்நாளின் அளவையும் எனக்குணர்ந்தியருளும்.—பா

ரும், என் ஆயுளைநாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுள் உமதுபார்வைக்குஇல்பொருள்போல விருக்கின்றது: தங்கள் தங்கன்வாழ்விலும் மனுஷாயாவரும் மாயை, இது நிச்சயம். சேலா.—ஒவ்வொருமனுஷனும் நிழலைப்போல் செல்லுகிறேன்: அவர்கள் விருதாவாகச்சூசலப்படுகிறார்கள்: அவன் குவிக்கிறான், சேர்ப்பவன் இன்னொன்றை அறியான்.—ஆண்டவரே, இப்பொழுது எதை நான் எதிர்பார்த்திருக்கிறேன்; உம்மிடத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு.—என் சகல அத்திக்கிரமங்களினின்றும் என்னை விடுவித்தருளும்: மதிக்கேடனால் நிந்திக்கப்பட என்னை ஒப்பியாகிரும்.—இது உம்மால்வந்தபடியால் நான் வாய்திறவாமல் மவுனமாயிருக்கேன்.—என்னிலிருந்து உமது வாதையை அகற்றிவிடும்: உமதுகையின் அடியினால் நான்சேர்ந்துபோனேன்.—பாவத்தினிமித்தம் நீர் மனுஷனைக்கடிந்துதண்டிக்கும்பொழுதுபொட்டைப்போல அவன்செனத்தரியத்தை அறியப்பண்ணுகிறீர்: மனுஷர் யாவரும் மாயை, இது நிச்சயம். சேலா.—யெகோவா வே, என்விண்ணப்பத்தைக்கேளும், என் பிரார்த்தனைக்குச்செவியாய்த்தருளும்; என்கண்ணைக்கண்டு மவுனமாயிராதேயும்: நான் உமக்குமுன்பாகப்பரதேசியும், என் முன்னோரெல்லாரையும்போலப்புறவாசியுமாயிருக்கிறேன்.—நான் இனியிராமல்ஒழிந்துபோகுமுன்நிடம்பெறும்படி எனக்கிடந்தாரும்.

௪௩. சங்கீதம்.

க. தேவனுடைய தயையை நிருணயித்தல்: க. கட்டளைக்கமையதலே பிரதானபடி: யெகோவாந்தனைசெய்தல்.

பாடகத்தலவலுகிய யெதுதுனிடைத்தில் தாலீது தின் சங்கீதம்.

நான் யெகோவாவைக்காத்துக்கொண்டிருந்தேன்; அவர் என் மேல்சிரித்தவைத்து, என்சுப்பிடுதலைக்கேட்டார்.—பயங்கரமான குழியிலும் உளைச்சேற்றிலும் நின்று என்னைத்தனக்கி, கன்மலையின்மேல் என்கால்கிறுத்தி, என்கடைகளை ஸ்திரப்படுத்தி,—நம்முடைய தேவனுக்குத்ததியாக என்வாயிலே புத்தப்பாட்டை அவர் தந்தார்: இதைக்கண்டு அநேகர்பயந்து, யெகோவாவில் நம்பிக்கைவைப்பார்கள்.—அகங்காரிகளையும் பொய்யைச்சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் யெகோவாவை நம்புகிற மனுஷன் வாழ்வுடையவன்.—என் தேவனுகிய யெகோவா வே, நீர் எங்கன்நிமித்தம் நிறைவேற்றின உமது அற்புதகிரியைகளும் சிந்தனைகளும் அநேகம், அவைகளை நான் விவரித்து முயன்றால் உமக்குமுன்பாகத்தொகைப்படுத்தமு

(யெக) சங்.௩௬.யெக. லூக்.யெக.௩௬. லூக்.௨௬.௪௬ (யெடு) ௨.சாமு.யெக.யெ. (யெச) ௨.பா.௩௬.௩௬. (யெய) சங்.௩௬.௬. நீதி.௨௮.யெக. ௨.கொரி.௭.௬.யெ. (யெக) சங்.௩௬.யெக. (௨யெ) ௧.யோவா.௩.யெ. —(௩௬. சங். ௧.) யாக்.௩.௨. கொலோ.௪.௬. (௩) எரே.௨.யெ.௬. (௪) சங்.௩.யெ. (௬) சங்.௬.யெ. சங்.௬.௨.௬. (௭) ௧.கொரி.௭.௬. யாக்.௪.யெ. பிர.௨.யெ.௨. லூக்.யெ.௨.யெ.௨. (௬) யோபு.௨.யெ. (யெ) யோபு.௬.௬. (யெ) யோபு.௬.௬. ஏசா.௬.யெ. ஒசி.௬. யெ. (யெ) லேவி.௨.௬.௨.௬. ௨.கொரி.௬.௬. எபி.யெ.யெ. ௧.பேதுரு.௧.யெ. ஆதி.௪.௭.௬. —(௪.யெ.௪.௭) சங்.௨.௭. யெ. (௨) சங்.௬.௨.யெ. (௪) சங்.௬.௪.௮. எரே.யெ.௭. (௬) யாத்.யெ.யெ. ஏசா.௬.௬.௮.

க டியாது: அவைகள் எண்ணிறந்தவைகள்.—பலியிலும் வைவேத்தியத்திலும் உமக்குப்பிரியமில்லை; என் செவிகளைத்திறந்தீர்: தகனபலியையும் பிராயச்சித்தபலியையும் நீர் கேட்கவில்லை.—
 எ அப்பொழுது நான், பாறும், வருகிறேன்: வேத புத்தகத்தில் என்னைக்குறித்து இப்படி எழுதப்பட்டிருக்கின்றது.—என் தேவனே, உமது சித்தத்திற்கேற்கச்செய்யப் பிரியப்படுகிறேன்: உமதுகட்டளை என்னுள்ளத்திலிருக்கின்றது.—
 க நான்மகாசபையில் உமதுநீதியைப் பிரசித்தப்படுத்தினேன்: பாறும், என் உதகைகளைநான் தடுக்கவில்லை, யெகோவாவே, நீர் அறிவீர்.—உமதுநீதியை நான் என் இருதயத்துக்குள் மறைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் தெரிவித்தேன்: உமது தயையையும் உண்மையையும் மகாசபைக்கு ஒளிச்சிறத்தில்லையென்றேன்.—யெகோவாவே, உம்முடைய இரக்கங்களை என்னிலிருந்து நீக்காதிரும்: உமது தயையும் உண்மையும் இடையிடையிலுள்ள என்னைக் காலங்களிலும்.—எண்ணிறந்த நீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன: என் அக்கிரமங்கள் என்னைப்பிடித்துக்கொண்டன, என் னால் நிரிய முடியாது; அவைகள் என் தலைமயிரிலும் அடிகம். ஆதலால் என் இருதயம் சேர்ந்துபோகின்றது.—யெகோவாவே, என்னை இரட்சிக்கப்பிரியங்கொள்ளும்: யெகோவாவே, எனக்குச்சகாயஞ்செய்ய விரைந்தருளும்.—என் பிராணனை அழிக்க வகைதேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கப்பட்டு முகங்கலிழ்ந்திருப்பார்களாக; என்மேல் தீமைவருவிக்கவிரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.—என்மேல் ஆ, ஆ, என்பவர்கள் தங்கள் வெட்கத்தின்பலனை அனுபவித்துச் சேதிக்கப்படுவார்களாக.—
 ட உம்மைத்தேடுகிறவர்கள் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக: உமது இரட்சிப்பைவிரும்புகிறவர்கள் யெகோவா மகத்துவமானவரென்று எப்பொழுதுஞ் சொல்வார்களாக.—
 டெ நான் எளியவனுந்தரித்திரனுமானவன்; ஆனாலும் யெகோவா என்மேற் சிற்பதைவைப்பார். நீரே என்றுணை, என் இரட்சகர். என் தேவனே, தாமதியாதிரும்.

சுக. சங்கீதம்.

க. தயாளரை வாழ்த்தல்: ச. நம்பிக்கைத்துரோகத்தைக்குறித்துத்தாவீது துக்கித்தல்: ட. பிரார்த்தித்தல்.
 பாடகத்தவலவனிடத்தில் ஒப்பிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தனைவைக்கிறவன் வாழ்வுடையவன்: ஆபத்துக்காலத்தில் யெகோவா அவனை இரட்சிப்பார்.—யெகோவா அவ

னைப்பாதுகாத்து உயிரோடேவைப்பார்; அவன் பூமியில் வாழ்வடைவான்: அவன்சத்தருக்களின் இஷ்டத்துக்கு நீர் அவனை ஒப்பிக்கமாட்டீர்.—வியாதியாய்ப்பட்டுக் குமிடத்தில் யெகோவா அவனைப் பெலப்படுத்துவார்: அவன்வருத்தமாயிருக்கையில் நீர் அவன் படுக்கையையெல்லாம் ஆயத்தப்படுத்துவீர்.—நான், யெகோவாவே, என்மேல் இரங்கும்: என் ஆத்துமத்தைச்சொஸ்தப்படுத்தும்; உமக்குவிரோதமாகப்பாவஞ்செய்தேனென்றேன்.—அவன் எப்பொழுது சாவான், அவன் பெயர் எப்பொழுது தொழியுமென்று, என் சத்தருக்கள் என்னைக்குறித்துத் தீமொழிகளைப் பேசுகிறார்கள்.—என்னைப்பார்க்கும்படி அவன் வந்தால் பொய்ப்பேசுவான்: அவன் இருதயம் தீங்குகளைச் சேகரிக்கின்றது; வெளியே புறப்படும் பொழுது தெரிவிக்கிறான்.—கொடியரோய் அவனை ஒட்டிக்கொண்டது: கிடக்கிறான், இனி எழும்மாட்டானென்று சொல்லி,—என்பகை வரெல்லாரும் ஏகமாய் என்னைக்குறித்து முணுமுணென்று, என்மேல் தீமைவருவிக்கப்பார்க்கிறார்கள்.—நான் நம்பினவனும் என் ஆகாரத்தைப்புகித்தவனுமாகிய என் நெருங்கிய சிநேகிதனும் எனக்கு விரோதமாகக் குதிக்காலுத் துக்கினான்.—யெகோவாவே, என்மேல் இரங்கும், நான் அவர்களுக்குப்பிரதிபலன் செய்யும்படி என்னை எழுந்திருக்கச்செய்யும்.—என்சத்தரு என்னை மேற்கொள்ளாததினால் நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்றறிந்துகொண்டேன்.—நீர் என்னை உண்மையுள்ளவனாகத்தாங்கி, என்றும் உமதுசமூகத்தில் என்னைநிலைப்படுத்துவீர்.—
 டெ ஸரவேலின் தேவனாகிய யெகோவா சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்பட்ட கடவர். ஆமென், ஆமென்.

சு. சங்கீதம்.

க. தாவீது தேவாலயத்தை நினைந்து துக்கித்தல்: ச. அதற்குத்திரும்பிப்போக அபேட்சித்தல்.

போதகஞ்செய்யும் பொருட்டுக் கோரிக்கை புத்திரரிடமிடப்படாதவனிடத்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம்.

தேவனே, மாணுது நீரோடைகளைவாஞ்சித்துக்கதறுகிறதுபோல, என் ஆத்துமம் உம்மை அபேட்சித்துக்கதறுகின்றது.—என் ஆத்துமம் சிவனுள்ள தேவனாகிய கடவுள்மேலே தாகமாயிருக்கின்றது: எப்பொழுதுநான் தேவனுடைய சந்நிதியில் போய் வெளிப்படுவேன்.—உன் தேவன் எங்கேயென்று அவர்கள் நாடோறும் என்னிடத்தில் கேட்கிறபடியால், இரவும்பகலும் என் சண்ணீரே எனக்கு உணவாயிற்று.—முன்னே நான் சனங்களைடோடெடுத்தேன், உற்சவத்தை ஆச

(சு) க.சா.மு.யு.௨௨. சங்.டு.யு.அ. சங்.டு.க.யு.க. ஏசா.க.யு.க. மத்.க.யு.க. எபி.யு.டு. யாத்.உ.க.சு. (எ)லூக்.உ.ச.சு.சு. (அ)யோவா.ச.சு.சு. ரோ.எ.உ.உ. சங்.க.எ.க.க. எரே.க.க.க.க. உ.கொரி.க.க. (க) சங்.உ.உ.உ.உ.உ. (உ) அப்.உ.யு.உ.எ. (யு) சங்.எ.யு.ச. சங்.க.டு.உ.எ. (யெ) சங்.எ.யு.டு. க.பே.து.ரு.எ. (சு. சங். க.) நீதி.யு.உ.க. (சு) நீதி.உ.க.உ.ச. (க) உ.சா.மு.யு.யு.உ. யோபு.யு.யு.க. எரே.உ.யு.யு. (யு) சங்.க.சு.அ. (சஉ. சங். உ.) சங்.அ.ச.உ. யோவா.எ.க.எ. க.தெ.ச.க.க. (ச) யோபு.க.யு.யு.க. ஏசா.க.யு.உ.க.

ரிக்குங்கூட்டத்தின் களிப்பும்துதியுமுள்ளசத் தத்துடனே தேவாலயத்துக்குப்போய்வந்தேன்: இவைகளை நான் சிந்திக்கும்பொழுது என் மனம் உருகின்றது.—என் ஆத்தமாவே, நீ என் விசனப்படுகிறாய்; எனக்குள் என் கலங்குகிறாய்; தேவனைக்காத்துக்கொண்டிரு: இன்னும் அவர் சமூகத்தின் இரட்சிப்புக்களினிமித்தம் அவரைத் துதிப்பேன்.—என் தேவனே, என் ஆத்தமம் எனக்குள்ளேவிசனப்படுகின்றது: ஆதலால் யோர்தான் நதியைச்சார்ந்ததேசத்திலும், எர்மோன் மலையிலும், இரதயிற்சார் மலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.—உமது அருவிகளின் இரைச்சல் லால் ஆழத்தை ஆழம்கூப்படுகின்றது; உமது வெள்ளங்களும் உமது அலைகளுமெல்லாம் என்மேற்புரளுகின்றன.—ஆகிலும் யெகோவா பகலிலே தமதுதாயையை எனக்கு அருளிச்செய்வார், இரவில் அவரைத்துதிப்பேன், என் சீவனைத்தரும் என் தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்.—நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி, என் என்னைமுற்றீர், நான் என் சத்துருவினால் நெருக்கப்பட்டுத் துக்கத்துடனே திரியவேண்டுமென்று சொல்லுகிறேன்.—உன் தேவன் எங்கே யென்று என் சத்துருக்கள் நாடோறும் என்னுடன் சொல்லி என்னைநிந்திப்பது, என் எழும்புகளை நொறுக்குகிறதுபோல இருக்கின்றது.—என் ஆத்தமாவே, என் விசனப்படுகிறாய், எனக்குள் என் கலங்குகிறாய்; தேவனை நோக்கிக்காத்துக்கொண்டிரு: இன்னும் நான் என்முகத்திற்கு இரட்சிப்பைச்செய்கிறவரும், என் தேவனுமாயிருக்கிறவரைத்துதிப்பேன்.

சு. ௪௪. சங்கீதம்.

௧. தாலீது தேவாலயத்துக்குத் திரும்பிவருஞ்சமயத்தில் களிப்புடனே தேவனைத்துதிப்பே னென்று தீர்மானித்தல்: (௮) தேவனை நம்புவதற்குத் தன்னைத்தேற்றல்.

தேவனே, என் நியாயத்தை விசாரித்து, குரூரமான சாதியாருடன் எனக்குண்டான வழக்கை நடத்தும்: கபடமும் அநியாயமுமுள்ள மனுஷனுக்கு என்னைத்தப்புவியும்.—நீர் என் வல்லமையின் தேவன்: என் என்னைத் தன்ளியிடுகிறீர், சத்துருவினால் நெருக்கப்பட்டு என் நான்துக்கத்துடன் திரியவேண்டும்.—உமது ஒளியையும் சத்தியத்தையும் அனுப்பியருளும்: அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த மலைக்கும் உமது வாசல்தலங்களுக்குக் கொண்டுபோய் விடக்கடவன.—அப்பொழுது நான் என் தேவனுடைய வேதிகையினிடத்திற்கும், எனக்குப் பரமானந்தந்தருகிற வந்துவாகிய தேவனிடத்திற்கும் போவேன்: தேவனே, என் தேவனே, உம்மைக் கிணரத்தைக்கொண்டுதிப்பேன்.—

என் ஆத்தமாவே, என் விசனப்படுகிறாய், எனக்குள் என் கலங்குகிறாய்; தேவனை நம்பிக்காத்துக்கொண்டிரு: இன்னும் என்முகத்திற்கு இரட்சிப்புச்செய்கிறவரும் என் தேவனுமாயிருக்கிறவரைத்துதிப்பேன்.

சு. ௪௪. சங்கீதம்.

சபையார்புலம்பல்: அவர்கள் பிரார்த்தித்தல்.

போதகஞ் செய்யும் பொருட்டுக் கோராகின்புத்திரரிலுள்ள பாடகத்தவலவனிடத்தில் ஓப்பிக்கப்பட்ட சங்கீதம்.

தேவனே, நீர் பூருவகாலத்தில் உமது கையிலால் அந்நியரைத்தூர்த்தி, எங்கள் பிதாக்களை நாட்டி, சனங்களைத் துயரப்படுத்தி அவர்களைத்தள்ளி விட்டு, நீர் எங்கள் பிதாக்களுடைய நான்களில்—நடப்பித்தகிரியை இன்னதென்று, எங்கள் பிதாக்கள் சொல்ல, நாங்கள் எங்கள் காதினால் கேட்டிருக்கிறோம்.—அவர்கள் தங்க்கள்கத்தினால் தேசத்தைவசப்படுத்தவில்லை; அவர்களுடையபுயமும் அவர்களை இரட்சிக்கவில்லை. நீர் அவர்கள்மேற்பிரியமாயிருந்தபடியால் உமது வலக்காரமும், உமது புயமும், உமது முகப்பிரசன்னமுமே அவர்களை இரட்சித்தன.—தேவனே, நீரே என் இராசா: யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டினாயிடும.—பின்பு நாங்கள் உம்மால் எங்களுடைய சத்துருக்களைக்கோலியெறிவோம்: எங்களுக்கு விரோதமாயெழும்புகிறவர்களை உமது நாமத்தை முன்னிட்டிக் கீழேயிதிப்போம்.—நான் என்வில்லை நம்பேன், என் கட்கம் என்னை இரட்சிக்கமாட்டாது.—நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்தீர், எங்கள் பகைவரை வெட்கப்படுத்தினீர்.—நாடோறும் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவோம், உமது நாமத்தை நித்தமுந்துதிப்போம். சேலா.—நீர் எங்களைத்தள்ளி வெட்கப்படுத்தினீர்: எங்களுடைய சேனைகளுடைய செல்வாதிருக்கிறீர்.—நாங்கள் எங்கள் சத்துருக்களுக்குப் புறங்காட்டுமபடி செய்கிறீர்: எங்களுடைய பகைவர் தங்களுக்காக எங்களைக்கொள்ளையிடுகிறார்கள்.—நீர் எங்களை ஆடுகளைப்போல் இரையாக ஒப்பித்து, அந்நியருக்குள்ளே சிதறப்பண்ணினீர்.—நீர் உம்முடைய சனங்களைக் கிரயமில்லாமல் விற்கிறீர், அவைகளுடைய விலையினால் உமக்குப் பல்லினில்லை.—எங்கள் அயலார் நிந்திக்கவும், எங்கள் சுற்றுப்புறத்தார் பரிசாசஞ்செய்து இகழவும், எங்களைவைக்கிறீர்.—நாங்கள் அந்நியருக்குள்ளே பழிமொழியாயிருக்கவும், சனங்கள் தலை துலுக்கவும் எங்களைவைக்கிறீர்.—நிந்தித்துத் துஷணிக் கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருக்களினிமித்தமும், பழிவாங்குகிறவனினிமித்தமும், நாடோறும் என் கலக்கம் எனக்குமுற்படுகின்ற

(௮) சங்.சு.௮. புல.க.உ.௪. (சு) சங்.ரூ.௧.௧. (எ) எரே.ச.உ.௮. சங்.அ.அ. ஏ. யோ.ரூ.உ.௧. (அ) உபா.உ.அ.அ. (க) சங்.க.அ.க. (ய) யோவே.உ.௮.௭. மீகா.எ.௮.—(சு. சங். உ.) சங்.உ.அ.எ. சங்.ச.உ.௧. (க) சங்.ச.ய.ய.க. (௮) சங்.ச.உ.௮.ய.க.—(ச.ச. சங். க.) யாத்.ய.இ.ய.அ. (உ) யாத்.ய.உ.உ.ச.உ.எ. (க) உபா.அ.ய.எ. யோச.உ.ச.ய.உ. (எ) சங்.ச.ய.ய.க. (அ) சங்.க.ச.உ. (ய) லேவி.உ.ச.ய.எ. யோச.எ.அ.ய.உ. (ய) ரோ.அ.க.க. உபா.உ.அ.ச.ச. (ய.உ) ஏசா.இ.உ.க.ச. எரே.ய.இ.ய.க. (ய) உபா.உ.அ.க.எ. (ய) எரே.உ.ச.க. உ.இரா.ய.க.உ.க.

யக, யிளது;—வெட்கம் என்முதகத்தை மூடுகின்றது.—இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், நாங்கள் உம்மைமறக்கவில்லை; உமது உடன்படிக்கையை நாங்கள் மீறவில்லை.—நீர் எங்களை வலியுறுத்தியிருப்பதை நான் என்தானத்தில் நசுக்கி, மரணநிழலில் என்னை மூடியிருந்தும்;—எங்கள் இருதயம் பின்வாங்கவில்லை, எங்கள் நடைகள் உமதுபாதையை விட்டு விலகவில்லை.—நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நிய தேவனிடத்தில் எங்களைக் களை நீட்டிஞோமாகில்;—உக தேவன் அதை ஆராய்ந்து விசாரிக்கமாட்டாரா; இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிவாரே.—உஉ உமது நிமித்தம் நாங்கள் நாடோறும் கொலைசெய்யப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல உக எண்ணப்பட்டிருக்கிறோம்.—ஆண்டவரே, விழித்துக்கொள்ளும், ஏன் நித்திரைசெய்கிறீர்; எழுந்தருளும், சதாகாலமும் எங்களைத் தள்ளிவிடா உச திரும்.—நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தையும் நெருக்கத்தையும் மறந்து விடுகிறீர்.—எங்கள் ஆத்தமம் தரைமட்டுந்தாழ்ந்திருக்கின்றது: எங்கள் வயிறு தரையோடே ஒட்டியிருக்கின்றது.—எங்களுக்குத் துணையாய் எழுந்தருளும், உமதுதயையினிமித்தம் எங்களை விடுவதற்குளும்.

ச.இ. சங்கீதம்.

கிறிஸ்துவின்சொந்தரியத்தையும், சயத்தையும், இராச்சியத்தையும், தீர்க்கதரிசனமாய் வருணித்தல்.

ஞானத்தையும் நேசத்தையும் வருணிக்கும்படி ஷோஷன்னிமென்னும் வாத்தியத்தில் வாசிக்கும்பொருட்டு, கோராசின் புத்திரரிலுள்ள பாடகத்தலைவனிடத்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம்.

என்னுள்ளம் உத்தமப்பொருளினால் பொங்க, நான் இராசாவைக் குறித்து வருணித்ததை வசனிக்கிறேன்.—என்நாவு துரிதமாயெழுதுகிறவனுடைய எழுதுகோல். நீர்மனுபுத்திரரிலும் சொந்தரியமுள்ளவர்: உம்முடைய உதகையில் அருள் ஊற்றப்பட்டிருக்கின்றது: அதினிமித்தந் தேவன் என்றும் உம்மை ஆசீர்வதிக்கிறார்.—பராகிரமசாலியே, நீர் உமக்குமேன்மையும் மகிமையுமாக உமது கட்கத்தை உமது அரையில் கட்டிக்கொள்ளும்.—சத்தியம், தாழ்மை, நீதியென்னும் இவைகள் நிமித்தம் மகிமையுடன் வாகனமேறிச் சென்று செயங்கொள்ளும்; உமது வலக்கரம் அதிசயங்களை உமக்கு விளக்கும்.—இராசாவின் சத்துருக்களுடைய நெஞ்சத்தில் உமது அம்புகள் கூர்மையாயிருப்பினால், சணங்கள் உமக்குக்கீழே விழு வார்கள்.—தேவனே, உமது சிங்காசனம் என்றுமுள்ளது: உமது இராசரிசுத்தின்கோல் சென்

கோல்.—நீர் நீதியை விரும்புகிறீர், அநியாயத்தை வெறுக்கிறீர்: ஆதலால் தேவன், உம்முடைய தேவன், உமது தோழரிலும் உமக்கு ஆனந்தத்தைத்தினால் அபிவேஷகப் பண்ணினார்.—யானைத் தந்த அரமனைகளினின்றவந்த உமது வஸ்திரங்களில் சகந்தம் வீசுகின்ற வெள்ளைப்போளம், கரிய போளம், இலவங்கப்பட்டை என்னுமிவைகள் உம்மைக்களிகூரப்பண்ணும்.—இராச குமாரத்திகள் உமது பிரதானஸ்திரிகளுக்குள்ளிருக்கிறார்கள்: ஒப்பீரின் பொன்னினால் சிங்காரிக்கப்பட்ட இராசாத்தி உமது வலப்பரிசுத்திலிந்திருள்.—மகனே, கேள், செவியைச் சாயத்துச் சிந்தித்துக் கொள்; உன்சனத்தையும் உன்பிதாவின் குடும்பத்தையும் மறந்துவிடு.—இராசா உன்சொந்தரியத்தில் மிகவும் பிரியப்படுவார்: அவரே உன் ஆண்டவர்; அவரையே நமஸ்காரம் பண்ணு.—தீறின்கு உமாரத்தி காணிக்கை கொண்டவருவார்; ஐசுவரியமுள்ள சனங்களும் உமது தயையை வேண்டுவார்கள்.—உள்ளத்தில் இராசகுமாரத்தி பூரணமகிமையானவர்: அவன் உடை விசித்திர பீதாம்பரம்.—சித்திரத்தையலாடையைத் தரித்து இராசாவின் இடத்திற்குக் கொண்டுவரப்படுவார்: அவருக்குப்பின்னகைச்செல்லும் அவளுடைய தோழிமாராகிய கன்னியர்கள் உன்னிடத்தில் கொண்டுவரப்படுவார்கள்.—அவர்கள் மகிழ்ச்சியோடும்களில் மூடுபொடுக்கொண்டுவரப்பட்டு, இராச அரமனையில் பிரவேசிப்பார்கள்.—உன் பிதாக்களுக்குப் பிரதியாக உன் பிள்ளைகள் இருப்பார்கள், நீ அவர்களைப் பூயியெங்கும் அகிபதிகளாக ஏற்படுத்தலாம்.—நான் உனது நாமத்தை எல்லாத்தலைமுறைகளிலும் நினைக்கும்படி செய்வேன்: அதினால் சணங்கள் இடைவிடாமல் சதாகாலங்களிலும் உன்னைத்துதிப்பார்கள்.

ச.கா. சங்கீதம்.

தேவன் பத்தருக்குத் தஞ்சமெனக்கூறல்.

அலாமோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்கும் பொருட்டு, கோராசின் புத்திரரிலுள்ள பாடகத்தலைவனிடத்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம்.

தேவனே நமக்குப்புக் கவிடம், வல்லமை, ஆபத்தக்காலத்தில் மிகவுஞ் சமீபமானதுணை.—ஆதலால் பூயிநிலைபேர்ந்தாலும், மலைகள் சமுத்திரமத்தியில் தள்ளப்பட்டாலும், அதின்சலங்கள் கொந்தளித்துப்பொங்கி, அதின் பெருக்கத்தினால் மலைகள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். சேலா.—நதியின் நீரோட்டங்கள், சருவத்துக்குமேலானவரின் வாசஸ்தலங்கள் பொருந்திய பரிசுத்தஸ்தானமாகிய தேவனுடைய நகரத்தைச் சந்தோஷப்படுத்துகின்றன.—தேவன் அதின்மத்தியிலிருக்கி

(ய) ஏசா.நசா.யக. சங்.உக.ச. (கக) யோபு.உக.யக. (உய) யோபு.யக.யக. சங்.சா.கக. (உக) யோபு.கக.யச. சங்.கக.கக. ஏரே.யெ.ய. (உஉ) ரோ.அ.கக. (உச) யோபு.யக.உச. (உடு) சங்.யக.உடு.—(சடு) சங். உ) லூக். ச.உஉ. (க) ஏசா.சக.உ. எபி.ச.யஉ. வெளி.க.யக. வெளி.யக.யடு. ஏசா.கக. (ச) வெளி.க.உ. (க) சங்.கக. உ. எபி.க.அ. (எ) சங்.கக.டு. ஏசா.சக.க. க.இரா.க.கக.சய. (யக) சங்.கடு.க. ஏசா.இச.டு. (யஉ) சங்.எஉ.ய. ஏசா.சக.உக. (யக) வெளி.யக.எ.அ. (யச) க.பெதுரு.உ.க. வெளி.க.க. (யஎ) மல்.க.யக.—(சக. சங். க.) சங்.கக.உ. உபா.ச.எ. சங்.கக.யச. (ந) சங்.கக.க.ச. மத்.எ.உ.டு. (ச) சங்.சா.ச.அ. ஏசா.கய.யச. (டு) உபா.உக.யச. ஏசா.யஉ.சு. யோவே.உ.உ.எ.

றார்; அது அசையாது: விடியற்காலம் வர அதற்குச் சகாயஞ்செய்வார்.—புறத்தேசத்தார் கலகம் பண்ண இராச்சியங்கள் அசைந்தன: அவர் சத்தமிடப் பூமி கரைந்து போயிற்று.—சேனாபதியாகிய யெ கோவா நம்மோடேயிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமது உயர்ந்த புகலிடம். சேலா.—பூமியில் அழிவுகளைச் செய்கிற யெ கோவாவின் கிரியைகளை வந்து பாருங்கள்.—பூமியின் கடை எல்லை வரைக்கும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஓடிக்கிறார், ஈட்டியை முறிக்கிறார், இரதங்களை அக்கினியினாலே தகிக்கிறார்.—நானே தேவன்: புறத்தேசத்தாருக்குள் உன்னதமாயிருப்பேன், பூமியிலெல்லாம் உன்னதமாயிருப்பேன். இதை உணர்ந்து அமைதியாயிருங்கள்.—சேனாபதியாகிய யெ கோவா நம்மோடேயிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமது உயர்ந்த புகலிடம். சேலா.

சன. சங்கீதம்.

தேவனுக்கமைந்து அவரைக்கீர்த்தனம் பண்ணுவது கடமையெனக்காட்டல்.

கோராசின் புத்திரரினுள்ள பாடகத்தலவனித்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம்.

சீனங்களே, நீங்கனெல்லாரும் தேவனுக்கு முன்பாகக்கைகொட்டி, ஆனந்த முழக்கத்தோடே ஆரவாரம் பண்ணுங்கள்.—சருவத்துக்குமே லான யெ கோவா பயமுறுத்துகிறவர்; பூமி முழுவதற்கும் மகா இராசா.—சனங்கள் மகக்கு வசமாகவும், புறத்தேசத்தார் நமது காலின் கீழாக வஞ்செய்வார்.—தமது பிரியமுள்ள யாக்கோபின் உத்தம தேசத்தை மகக்குச் சந்தரமாகத் தெரிந்தளிப்பார். சேலா.—தேவன் ஆரவாரத்தோடும், யெ கோவா எக்கானசத்தத்தோடும் எழுந்தருளினார்.—தேவனைப்பாடுங்கள், பாடுங்கள்: நமது இராசாவைப்பாடுங்கள், பாடுங்கள்.—தேவன் பூமி முழுவதற்கும் இராசா: தெளிந்த புத்தியுடன் அவரைப்பாடுங்கள்.—தேவன் புறத்தேசத்தாரை அரசாளுகிறார்: தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்.—சனங்களின் அபிபிதிகள், ஆபிரகாமின் தேவனுடைய சனங்களாகக்கூடியிருக்கிறார்கள்: பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்: அவர் மிகவும் உயர்ந்தவர்.

சஅ. சங்கீதம்.

சபையின் மகிமையும் ஆனந்தமுங்கூறல்.

கோராசின் புத்திரரிடத்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம் யெ கோவா மகத்துவமானவர், நமது தேவனுடைய பரிசுத்த மலையாகிய தமது நகரத்தில் மிகவுந்துகிக்கப்பட்ட தக்கவர்.—மகாராசாவின்து ராசதானியிருக்கிற வடகிசையிலுள்ள சீயோன்

மலை, தேசமுழுவதற்கும் மகிழ்ச்சிதரும் அழகிய விசேஷஸ்தானம்.—அதின் மானிகைகளிலே தேவன் உயர்ந்த புகலிடமாய் விளங்குகிறார்.—பாருங்கள், இராசாக்கள் ஏகமாய்க்கூடிக்கடந்து போனார்கள்.—அதைக்கண்ட பொழுது பிரயித்துக் கலங்கிவிரைத்தோடினார்கள்.—அங்கே நடுக்கம் கொண்டு, பிரசவஸ்திரியைப்போல வேதனைப்பட்டார்கள்.—நீர், கீழ்காற்றினால் தர்ஜிஷின்கப்பல்களை உடைக்கிறீர்.—நமது தேவனுடைய நகரத்தைக் குறித்து நாம் கேள்விப்பட்டபடியே, சேனாபதியாகிய யெ கோவாவின் நகரத்திற்கண்டோம்: தேவன் சதா காலமும் அதை லுதி ரப்படுத்துவார். சேலா.—தேவனே, உமது ஆலயத்தின் மத்தியில் உமது அனுக்கிரகத்தைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டோம்.—தேவனே, உமது நாமத்துக்கேற்ற உமது புகழ்ச்சி பூமியினெல்லைவரைக்குஞ்செல்லும்: உமது வலக்கரம் நீதியினாலே பூரணப்பட்டிருக்கின்றது.—உம்முடைய நியாயத்தீர்ப்புகளைக் குறித்துச் சீயோன் மலைமகிழ்வதாக, யூதாவின் குமாரத்தின்களிக் குவார்களாக.—சீயோனைச்சுற்றி, அதை வளைவெடுத்து, அதின்கோபுரங்களை எண்ணுங்கள்.—அதின் பலத்தமகில்கள்களென்ற சிந்தையைவந்து, அதின் அரமனைகளை உற்றுப்பார்த்து, நீங்களின் வருஞ்சுத்தியிருக்கு அறிவியுங்கள்.—இந்தத் தேவன் சயஸ்தாகாலமும் நம்முடைய தேவனாகி, மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

சக. சங்கீதம்.

இவ்வலகவாழ்வு அறிந்தியமெனக்காட்டல்.

கோராசின் புத்திரரினுள்ள பாடகத்தலவனித்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம்.

சீனங்களே, நீங்கனெல்லாரும் இதைக்கேளுங்கள்.—சிறியோரும் பெரியோரும், செல்வரும் தரித்திரருமாகிய உலகத்தாரே, செலிக்கொடுங்கள்:—என்வாயினால் ஞானத்தை வசனிப்பேன்; என்மனோசிந்தனை புத்தியுள்ளதாகும்.—நிறுஷ்டாந்த வாக்குக்கு என்செவியைச்சாய்ப்பேன்: கின்னரத்தில் என் மறைபொருளை வெளிப்படுத்துவேன்.—தங்கள் செல்வத்தை நம்பி, தங்கள் மிருந்த ஐசுவரியத்தினாலே பெருமை பாராட்டுகிற,—என் பகைவரின் தீங்கு என்னைச் சூழ்ந்து கொள்ளும் ஆபத்துக்காலத்தில் நான் பயப்பட வேண்டியதென்ன.—அவர்களில் ஒருவனுள் தன் சகோதரனை மீட்டுக்கொள்ள மாட்டான்.—தங்கள் ஆத்துமத்தை மீட்டுக்கொள்வது மிகவும் அருமை, அது ஒரு பொழுதும் நடவாது.—ஆதலால் அவன் அழிவைக்காணாமல் என்றென்றைக்குஞ் சிவத்திருக்கும்படி, ஒருவனும் அவனியித்தம் மீட்கும்பொருளைத் தேவனுக்குக் கொ

(க) சங்.உ.க. யோச.உ.க.உ.ச. (க) ஏசா.உ.ச. (ஐ) ஏசா.உ.வ.க.வ.எ.—(சன. சங். க.) ஏசா.டு.டு.உ. (உ) உபா.எ.உ.ச. மல்.க.ய.ச. (க) சங்.ய.அ.சன. (ச) க.பேதுரு.க.ச. (டு) சங்.க.அ.உ.ச.உ.டு. (எ) சக.ய.ச.க. க.கொரி.ய.ச. ல்.டு.ய.க. (அ) சங்.க.க.க. வெளி.ய.க.க. (க) ரோ.ச.ய.க.வ.உ.—(சஅ. சங். க.) சங்.ச.க.ச. ஏசா.உ.உ.க. (உ) சங். ல்.உ. புல.உ.வ.டு. தானி.அ.க. மத்.டு.க.டு. (ச) உ.சா.மு.ய.க. (க) யாத்.ல்.டு.ய.க. ஒளி.ய.க.வ.க. (எ) ஏசேச.உ.எ. உ.க. (அ) ஏசா.உ.உ. மீகா.ச.க. (ஐ) உபா.உ.அ.டு.ய. மல்.க.ய.க.ய.ச. (ய) ஏசா.டு.ய.வ.க.—(சக. சங். ச.) மத்.ய.க.க.டு. (டு) யோபு.க.க.உ.ச.உ.டு. மாற்.யி.உ.ச. க.தீமோ.க.வ.எ. (அ) யோபு.க.க.வ.ய.ய.க. (க) சங்.அ.க.ச.அ. மத்.ய.க.உ.க.

வ) இக்கமாட்டான்.—அஞ்ஞானியும் மிருகத்தன்மையுள்ளவனும் மாத்திரமா, ஞானிகளும் இறந்தழிந்து, தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விடுகிறார்கள்; இது அவனுக்குத்தெரியும்.—தங்கள் வீடுகள் சதாகாலங்களிலும், தங்கள் வாசஸ்தலங்கள் எல்லாத்தலைமுறைகளிலும் நிலைநிற்கும் என்பதே அவர்களுடைய அபிப்பிராயம்; அவர்கள் நிலம் உட்களுக்குத் தங்கள் நாமங்களையிடுகிறார்கள்.—ஆளுஷும் மனுஷன் மகிமையிலே நிலைநிலான்: அழிந்துபோகிற மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.—அவர்களுடைய இந்த நடக்கை புத்தியினமாயிருந்தும், அவர்கள் சந்தியார் அவர்கள் வாக்குகளிற் பிரியப்படுகிறார்கள். சேலா.—ஆடுகளைப் போல் அவர்கள் மரித்தோர் ஸ்தலத்தில் அடக்கப்பட்டிருக்கிறார்கள்; மரணம் அவர்களைப் பட்டிக்கொண்டு விடியற்காலத்தில் நீதிமான்சன் அவர்களை ஆளுவார்கள்; மரித்தோர் ஸ்தலமாகிய அவர்கள் வாசஸ்தலத்தில் அவர்கள் செனந்தரியம் ஒழிந்துபோகும்.—ஆளுஷும் தேவன் மரித்தோர் ஸ்தலத்தினின்று என் பிராணனை மீட்டு ஏற்றுக்கொள்வார்: வச சேலா.—ஒருவன் செல்வத்தைப்பெறும் பொழுதும், அவன் குடும்பத்தின் மகிமைவிருத்தியடையும்கொழுதும், நீ விசனப்படவேண்டாம்;—அவன் மரிக்கும்பொழுது ஒன்றுக்கொண்டுபோவதில்லை: அவன் மகிமை அவனுக்குப்பின் செல்ல மாட்டாது.—அவன் உயிரோடிருக்கையில் தன்னைத்தான் புகழ்ந்துகொண்டான்: நீ உன்நன்மையைநாடினால் சனங்கள் உன்னைவாழ்த்துவார்கள்.—அவன் தன் திபாவதிசந்தாரைச் சேருவான்; அவர்கள் ஒருபொழுதும் ஒளியைக்காணார்கள்.—உவ மகிமைபெற்றிருந்தும் அறிந்துகொள்ளாத மனுஷன் அழிந்து மிருகங்களுக்குச்சமமாவான்.

ருய. சங்கீதம்.

க. யெகோவா நியாயம் விசாரித்தல்: எ. பவிகளிலும்பத்தி உத்தமமெனக்காட்டல்: வச. பாவிகளைக்கண்டித்தல்.

ஆசாப்பின் சங்கீதம்.

தேவாதி தேவகுமையெகோவா பேசி, ரூரியன் உதிக்கிறதிகைதொடக்கி அஸ்தமிக்கிற திகைசவரைக்குமுள்ள பூயியை வரவழைக்கிறார்.—பூரணசெனந்தரியமுள்ள சீயோனிவிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.—நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிருக்கமாட்டார்: அவருக்குமுன் அக்கினி எரியும், மிருகந்பெருங்காற்று அவரைச்சூழ்ந்துவீசும்.—அவர்தம்முடையசனங்களுக்கு நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்படி உயரத்திலிருந்து வானங்களையும் பூயியையும் அழைக்கிறார்.—பவியினால் என்னைடே உடன்படிக்கை

செய்த என்னுடைய பரிசுத்தவாண்களை என்னிடத்தில் ஏகமாய்க்கூட்டுங்கள்.—வானங்கள் அவருடையநீதியைவிளக்கும்: தேவனே நியாயாதிபதி: சேலா.—நான் பேசுவேன், என்சனங்களே, செவிகொடுங்கள்; இஸரவேலே, உன்னைக்குறித்துச் சாட்சியிடுவேன்: நாளை தேவன், உன் தேவன்.—என்சமுகத்தில் நீ நீத்தமுமிடுகிற அபலிகளினிமித்தமும், உன்தகனபலிகளினிமித்தமும் நான் உன்னைக்கடிந்துகொள்ளமாட்டேன்.—நான் உன்வீட்டினின்று காணாயையும், உன் தொழுவங்களினின்று ஆட்டுக்கடாக்களையும் வாங்கமாட்டேன்.—எல்லாக்காட்டுமிருகங்களும், ஆயிரமலைகளின்மேல்திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.—மலைகளிலுள்ள எல்லாப்பறவைகளையும் அறிந்திருக்கிறேன்: வெளியிலுள்ள எல்லாமிருகங்களும் என்னுடையவைகள்.—என்னைக்குப்பெரியுண்டாறும் உனக்குச்சொல்லமாட்டேன்.—பூமண்டலமும் அதிலுள்ளசமல்வஸ்துக்களும் என்னுடையவைகள். நான் எருதுகளின் மாமிசம்புசிப்பேன; ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேன.—தேவனுடைய சமுகத்தில்ஸ்தோத்திரத்தைச்செலுத்தி, சருவத்திற்குமேலானவருக்கு உன்சகற்பங்களைநிறைவேற்று.—ஆபத்துக்காலத்தில் என்னைநோக்கிக் கூப்பிடுகிறேன்: நான் உன்னைவிடுவிப்பேன், நீஎன்மகிமையைப்பிரகாசிக்கப்பண்ணுவாயென்றார்.—தேவன் துன்மார்க்களைநோக்கி, நீ என்விதிப்பிரமாணங்களைத்தொரிவிப்பதற்கும், என் உடன்படிக்கையை உன்வாயில் எடுப்பதற்கும் உனக்கென்ன நியாயம்.—நீ உபதேசத்தைவெறுக்கிறாய், என்வார்க்கு உனக்குப்பின்னாகத் தள்ளிவிடுகிறாய்.—நீ யுக்திருடனைக்கண்டு அவனோடிகைசந்தாய், விபசாரோடும்பங்குபெற்றாய்.—உன்வாயினால் தீமொழி பேசிவருகிறாய், உன்நாவுவஞ்சகத்தைப்பிணைக்கின்றது.—நீ இருந்து உன் சகோதரனுக்குவிரோதமாகப்பேசுகிறாய்; உன் மாதாவின்புத்திரனைநிந்தனைபண்ணுகிறாய்.—இவைகளைநீசெய்தாய் நான் மவுனமாயிருந்தேன்; அதினால்நானும் உனக்கொப்பாயிருக்கிறேனென்றுநீநினைத்தாய்: நான் உன்னைக்கடிந்துகொள்வேன், எல்லாவற்றையும் உன்கண்ணுக்குமுன் வரிசையாய் நிறுத்துவேன்.—தேவனைமறக்கிறவர்களே, இதைச்சிந்தித்துக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நான் உங்களைப்பிரிப்போடுவேன், ஒருவனும் உங்களை இரட்சியான்.—தோத்திரத்தைச்செலுத்துகிறவன் உன்னைக்கணம்பண்ணுகிறான்: சன்மார்க்கத்தைநாடுகிறவனுக்குத் தேவன் தரும் இரட்சிப்பை வெளிப்படுத்துவேனென்றார்.

(வ) பிர.உ.வச. நீதி.வச.ச. பிர.உ.வ.அ.உ.க. (வச) ஆதி.ச.வ.எ. (வஉ) சங்.க.க.டு. (வக) லூக்.வ.உ.உ.ய. (வச) தானி.எ. உ.உ. மல்.ச.க. லூக்.உ.உ.க.ய. க.கொரி.ச.உ. யோபு.ச.உ.க. (வக) ஆதி.ய.டு.ய.டு. (உய) பிர.க.வ.க.—(ருய.சங்.ச.) நிதி.க.க.உ. ஏசா.க.ச. (உ) உபா.க.க.உ. (க) எண்.ய.ச.க.டு. தானி.எ.ய. (ச) உபா.ச.உ.ச. ஏசா.க.உ. மீகா.க.க.உ. (டு) உபா.க.க.க. ஏசா.ய.க.க.யாத்.உ.ச.எ. (ச) சங்.க.எ.ச. (எ) யாத்.உ.ய.உ. (அ) ஏசா.க.ய.க. ஒசி.க.க. (க) மீகா.ச.க. அ.ப.ய.உ.உ.டு. (வஉ) யாத்.ய.க.ச. (யச) ஒசி.ய.ச.உ. எபி.ய.க.ய.டு. உபா.உ.உ.க. பிர.டு.ச.டு. (யடு) யோபு.உ.உ. உ.எ. சங்.க.க.ய.டு. சக.ய.க.க. (யஎ) ரோ.உ.உ.க.உ.உ. நிதி.க.உ.ச. (யஅ) ரோ.க.க.உ. க.தீமோ.டு.உ.உ. (உக) பிர.அ.ய.க.ய.உ. ஏசா.உ.க.ய. ரோ.உ.ச. சங்.க.ய.அ. (உஉ) யோபு.அ.ய.க. ஏசா.டு.க.ய.க. (உக) ரோ.ய.உ.க. கலா.ச.ய.க.

௫௧. சங்கீதம்.

க. தன்பாவத்தினியித்தந் தாவீது துக்கித்துப்புலம் பல்: சு. பரிசுத்தத்துக்காகப்பிரார்த்தித்தல்: யசு. தேவன் பலிகளில்லல், உண்மையிற் பிரியப்படல்: யஅ. சபைக்காகவேண்டல்.

பத்வேபாளிடத்தில் பிரவேசித்தபின்பு அவனிடத்தில் தீர்க்கதரிசியாகிய நாதான் வந்தபொழுது, தாவீது செய்த சங்கீதம்.

தேவனே, உமதுதயையின்படி என்மேல் இரங்கும்: உமது இருந்த இரக்கங்களின்படி என் அகிக்கிரமங்களைத்துடைத்தருளும்.—என் அகிக்கிரமம் நீங்கும்படி முழுமையும் என்னைக்கமுவும், என்பாவமற என்னைச்சுத்திகரித்தருளும்.—நான் என் அகிக்கிரமங்களை உணர்ந்து சொல்லுகிறேன்: என்பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கின்றது.—உமக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது பார்வைக்கு முன் இரந்ததார்க்கருமத்தைச் செய்தேன்: ஆதலால் நீர் வாக்குகளிலே நீகிரராயும், நியாயத்தீர்ப்பிலேசுத்தராயும் இருப்பீர்.—பாரும், நான்தார்க்குணத்தில் உருவாக்கப்பட்டேன், பாவத்தில் என்மாதா என்னைக்கருப்பந்தரித்தான்.—பாரும், நீர் உள்ளத்திலிருக்கிற உண்மையில் பிரியப்படுகிறீர்: அந்தக்கரணத்தில் எனக்கு ஞானத்தைத் தெரியப்படுத்துவீர்.—ஈசோப்புப்பூண்டினால் என்னைச்சுத்திகரித்தருளும், அதினால் நான்சுத்தனவேன்: என்னைக்கமுவுயருளும், அப்பொழுது நான் உறைந்தமழையிலும் வெண்மையாவேன்.—சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நான் கேட்கப்பண்ணும்; அதினால் நீர் பொறுக்கின் எனதுமுகக் களிகூரும்.—நீர் என்பாவங்களுக்கு உமது முகத்தை மறைத்து, என் அகிக்கிரமங்களைல்லாவற்றையும் துடைத்தருளும்.—தேவனே, சுத்த இருதயத்தை எனக்குள்ளே சிருஷ்டித்தருளும்; எனக்குள்ளே நிலையான ஆவியைப்புகிதாகியருளும்.—உமது சமுகத்தினின்று என்னைத்தள்ளிவிடாதிரும்; என்னிடத்தினின்று உமது பரிசுத்த ஆவியை நீக்காதிரும்.—உநீர் தரும் இரட்சிப்பினாலாகுஞ் சந்தோஷத்தைத்திரும்பவும் எனக்குத்தாரும்; உமது உற்சாகமான ஆவியினால் என்னைத் தாங்கிக்கொள்ளும்.—அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிக்கள் உம்மிடத்தில் மனங்கிரும்புவார்கள்.—தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனாகிய நீரே; இரத்தப்பழிகளுக்கு என்னை நீக்கிவிடும்: அப்பொழுது என்நாவு உமது நீதியைக்கெம்பீரித்துப்பாடும்.—ஆண்டவரே, என் உதடுகளைத்திறந்தருளும்; அப்பொழுது என்வாய்க்கு உமது துதியை அறிவிக்கும்.—பலியை நீர் விரும்

புகிறதில்லை; விரும்பினால் தருவேன்: தகனபலி உமக்குப்பிரியமுள்ளதல்ல.—தேவனுக்கேற்ற பலி நொறுங்கிய ஆவிதான்: தேவனே, நொறுங்கியதும் நருங்கியதுமான இருதயத்தை நீர்புறக்கணியீர்.—உமது தயையின்படி சீயோனுக்கு யஅ நன்மை செய்யும்: யெருஷலேமின் மதில்களைக்கட்டுவீராக.—அப்பொழுது நீர் தகனபலியும், சமுகருவாங்கதகனபலியுமாகிய நீதியுள்ள பலிகளின்மேல் சந்தோஷப்படுவீர்: அப்பொழுது உமது வேதிகையின்மேற் காளைகளைப்பலியிடுவார்கள்.

௫௨. சங்கீதம்.

தோவேக்கின் தோஷத்தையும் நாசத்தையுந் தெரிவித்தல்.
தாவீது அகீமெலெக்கின்வீட்டுக்குவந்தானென்று ஏதோமியனாகிய தோவேக் வந்து வடிவங்களுக்கு அறிவித்த பின்பு போதகஞ்செய்யும்பொருட்டுப்பாடகத்தலவனிடத்தில் ஒப்பிக்கும்படி தாவீது செய்த சங்கீதம்.
பலவானாகிய மனுஷனே, தார்க்கருமத்தில் நீ என்மேன்மைபாராட்டுகிறாய், தேவனுடைய தயை எந்நாளா முன்னது.—கடைய சவுரக்கத்தியைப்போல், கபடுகள் செய்யும் உன்நாவு கேடுகளைச் செய்யப் பார்க்கின்றது.—நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், மெய்கமையைப்பார்க்கிலும் பொய்கமையையும் விரும்புகிறாய். சேலா.—கபடமுள்ள நாவே, நீ சருவசக்காரவாக்குகளை விரும்புகிறாய்.—தேவன் உன்னை முழுமையுஞ் சங்கரிப்பார், அவர் உன்னைப்பிடித்து, உன் வாசஸ்தலத்தினின்று பிடுங்கி, சீவனுள்ளோருக்கிடமாகிய பூமியினின்று நிரமூலமாகப்பண்ணுவார். சேலா.—நீதிமான்கள் அதைக்கண்டு, இவனே தேவனைத் தனக்கு ஒரு அரனென்று எண்ணாமல் தன் ஐசுவரியப்பெருக்கத்தை நம்பி,—தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன்; இவனைப்பாருங்கென்று சொல்லி, பயந்து, அவனைக்குறித்து நகைப்பார்கள்.—நான் பச்சையான சீதவிருட்சத்தைப்போலத் தேவனுடைய ஆவியுத்திவிருந்து, தேவனுடைய தயையை இடையிடாமல் சதாகாலமும் நம்புகிறேன்.—நீரே இதைச் செய்தீர், ஆதலால் நான் நித்தமும் உம்மைத்துதிப்பேன்: உமது நாமத்தைக்காத்திருப்பேன்; அது பரிசுத்தவான்களுக்கு நன்றாயிருக்கின்றதே.

௫௩. சங்கீதம்.

பாவி களுடைய தார்க்கருமத்தையும் அவர்களுக்கு வருந்துக்கத்தையுந் தெரிவித்தல்.
போதகஞ்செய்யும்பொருட்டு மகலாத் தென்னும்வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடகத்தலவனிடத்தில் தாவீது ஒப்பித்த சங்கீதம்.
தேவனில்லையென்று அஞ்ஞானி தன் சிந்தை

(௫௧. சங். க.) ஏசா.சச.உஉ. கொலோ.உ.யச. (உ) எபி.க.யச. க.யோவா.க.எ.க. வெளி.க.௫. (ச) ஆதி.உ.ய.க. லேவி.௫.யக. உ.சாமு.ய.உ.யக. ஹக்.ய.௫.உ.க. ரோ.க.ச. (௫) யோபு.யச.ச. யோவா.க.ச. ரோ.௫.ய.உ. எபே.உ.க. (எ) லேவி.யச.ச.ச.ச.க. எபி.க.யக. ஏசா.க.யஅ. (அ) மத்.௫.ச. (க) எரே.யக.யஎ. (ய) அப்.ய.௫.க. எபே.உ.ய. (யக) ஆதி.ச.யக. ரோ.அ.க. எபே.ச.க.ய. (யஉ) உ.கொரி.க.யஎ. (யச) உ.சாமு.யக.யஎ. (யசு) எண்.ய.௫.உ.எ.க.ய. ஏசா.க.யக. எரே.எ.உ. ஒசி.ச.க. (யஎ) ஏசா.௫.எ.ய. (யக) மல்.க.க.—(௫௨. சங். க.) க.சாமு.உ.க.எ. (க) எரே.க.ச. (௫) நீதி.உ.உ. (எ) யோபு.உ.உ.யக. சங்.க.எ.க.ச. மல்.க.௫. சங்.௫.அ.ய. (அ) எரே.யக.யக. ஒசி.யச.ச. (க) சங்.௫.ச.—(௫௩. சங். க.) ரோ.க.ய.

யுடன் சொல்லுகிறான். அவர்கள் துஷ்டர்கள், அரோசிகமான கருமத்தைச் செய்கிறார்கள்: நன்மைசெய்பவனில்லை.—ஞானவானுந் தேவனைத் தேடுகிறவனும் உண்டோவென்றறியும்படி, தேவன் வானத்தினின்றும் மனுபுத்திரரை உற்றுப்பார்த்தார்.—அவர்கள் எல்லாரும் நெறிதப்பி, ஏகமாய் அசத்தாராளுர்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனாகிய மில்லை.—ஆகாரத்தைப் புசிப்பதுபோல் என்சனங்களைப்படுத்திப்பவர்களாகியதுஷ்டருக்கு அறிவில்லையா; அவர்கள் தேவனை நோக்கிப் பிரார்த்தனைபண்ணுகிறதில்லை.—உன்னைவளைந்துகொண்டவனுடைய எலும்புகளைச் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்திலும் மிகவும் பயப்பட்டார்கள்: தேவன் அவர்களை அலட்சியம்பண்ணினபடியால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.—ஆ, இஸரவேலின் இரட்சிப்புச் சீரையானினின்றும் தோன்றினால் நலமாகும். தேவன் தம்முடைய சனங்களைச் சிறைமீட்டும்பொழுது யாக்கோபு சந்தோஷப்படுவான், இஸரவேல் மகிழ்ந்திருப்பான்.

௫௪. சங்கீதம்.

சிப்பூரானின்ற தன்னை ரட்சிக்கும்படி தாவீது பிரார்த்தித்தல்.

போதகஞ் செய்யும்பொருட்டு நீகீதோத் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடகத்தவலவனிடத்தில் தாவீது ஒப்புத்தசங்கீதம். சிப்பூராவந்து ஷவுவலநோக்கி, தாவீது எங்கள் மத்தியில் ஒளித்திருக்கிறுனல்லவாவென்று சொன்ன சமயத்தில் செய்யப்பட்டது தேவனை, உமது நாமத்தினால் என்னை இரட்சியும், உமதுவல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும்.—தேவனை, என்விண்ணப்பத்தைக்கேளும்; என்வாய்மொழிகளுக்குச் செவிகொடுத்தருளும்.—அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், துயரப்படுத்துகிறவர்கள் என்பிராணனைவாங்க வகைதேடுகிறார்கள்: தேவன் தங்களுக்குமுன்னிற்கிறாரென்று அவர்கள் எண்ணவில்லை: சேலா.—பாரும், தேவனை என்னுணை: ஆண்டவர் என்பிராணனை ஆதரிப்பவர்களோடேயிருக்கிறார்.—அவர் என்சத்துருக்களின் தீமைக்குப் பிரதிசெய்வார்: உமது சத்தியத்தின்படி அவர்களைச் சேதித்துவிடும்.—யெகோவாவே, உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்: உமதுநாமம் உத்தமம், ஆதலால் அதைத்துதிப்பேன்.—அவர் எனது உபத்திரவங்கடெல்லாவற்றையும் நீக்கி என்னைவிடுவித்தார்: என்கண் என்சத்துருக்களைக்கண்டது.

௫௫. சங்கீதம்.

ஆபத்துக்காலத்திலே துஷ்டசனங்களுக்குவிரோதமாய்த் தாவீது பிரார்த்தித்தல்.

போதகஞ் செய்யும்பொருட்டு நீகீதோத் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடகத்தவலவனிடத்தில் தாவீது ஒப்புத்த சங்கீதம்.

தேவனை, என்பிரார்த்தனைக்குச் செவிகொடுத்தருளும்; நான்விண்ணப்பஞ்செய்யுஞ்சமயத்தில் மறைந்திராதேயும்.—என்மேற்சின்தைவைத்து எனக்கு உத்தரந்தாரும்: சத்துருவின் கலகத்தினிமித்தமும் துன்மார்க்கரின உபத்திரவத்தினிமித்தமும்,—எனதுயரத்தில்வியாகுலப்பட்டுநான் மிகவுங்கலங்குகிறேன்: அவர்கள் என்மேல் பாவத்தையேற்றி, குரோதத்தினால் என்னை விரோதிக்கிறார்கள்.—என் இருதயம் எனக்குள்ளேவே தனைப்படுகின்றது: மரணத்தின்பயங்கள் என்மேற்பாய்ந்தன.—பயமும் நடுக்கமும் என்னைப்பிடித்தன, பயங்கரம் என்னைமூடிற்று.—ஆ, புறப்போல் எனக்குச் சிறகுண்டானால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.—நான் திரிந்து தூரத்திற் போய் வளத்திலே தரிப்பேன்: சேலா.—பெருங்காற்றுக்குஞ் குறைக்கும் விவகித் துரிதமாய்ப் போவேனென்றேன்.—ஆண்டவரே, நீர் அவர்களைப் பட்சித்து, அவர்களுடைய நரக்களைப்பிரித்துவிடும்: நகரத்திலேகொடுமையையும் கலகத்தையுங்கண்டேன்.—அவைகள் இரவும்பகலும் அதின் மதில்களின்மேற் சுற்றித்திரிகின்றன: அநியாயமுங்கிலேசமும் அதின்மத்தியிலிருக்கின்றன.—தீங்கு அதின்மத்தியிலிருக்கின்றது: கள்ளமும் மிகவஞ்சகமும் அதின்வீதியைவிட்டுவிடல்கவில்லை.—என்னைநிந்தித்தவன் சத்துருவல்ல; அப்படியிருந்தால் சகிப்பேன்: எனக்குவிரோதமாகப் பெருமைபாராட்டினவன் என்பகைவனல்ல; அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.—எனக்கு இணையானவனும், என்வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அதைச்செய்தாய்.—நாம் ஏகமாய்க்கூடி இனிதாய் ஆலோசனைபண்ணிவந்தோம், சனக்கூட்டத்துடன் தேவனுடைய ஆலயத்துக்குப்போய்வந்தோம்.—அவர்களுடைய வாசஸ்தலங்களிலும் உள்ளங்களிலுந் தீங்கு இருக்கிறபடியால், சமதியில் மரணம் அவர்களைப்பிடிக்கும், அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்கள்.—நானே, தேவனை நோக்கிக்கூப்பிடுவேன்; யெகோவா என்னை இரட்சிப்பார்.—சாயங்காலத்திலும், விடியற்காலத்திலும்; மத்தியானகாலத்திலும் நான்தியானம் பண்ணி ஓலமிடுகையில், அவர் என்விண்ணப்பத்தைக்கேட்பார்.—அநேகர் என்னை விரோதித்தார்கள்: அது அவர் யுத்தத்தினின்றும் என்பிராணனைச் சமாதானத்துடன் விடுவித்தார்.—அனுகியாயிருக்கிற தேவன் என்விண்ணப்பத்தைக்கேட்டு அவர்களைக் கிலேசப்படுத்துவார். சேலா. அவர்களுக்கு விக்கினங்களில்லை, அதினிமித்தம் அவர்கள் தேவனுக்குப் பயப்படுகிறதில்லை.—அவன் தன்னுடைய சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய்த்தன்கையை நீட்டி, தன் உடன்படிக்கையைத்தள்ளிவிட்டான்.—அவனுடைய வாய்மொழிகள் உகவெண்ணெயிலுமிருது, யுத்தமே அவன் எண்ணம்:

(உ) சங்.கூ.யூ. (ச) எரே.ச.உ. (ஊ) லேவி.உ.க.யெ.கூ. நீதி.உ.க. எசேக்.கூ. (ஐ) சங்.கூ. (எ) சா.கூ.யூ. (உ) சாமு.யூ. எ.அ. (ய) சங்.ச.கூ. சங்.கூ.உ.உ. (யூ) உ.சாமு.யூ.உ. (யூ) எண்.யூ.கூ.யூ. (ய) தானி.கூ.யூ. லூக்.யூ.கூ. அப்.கூ.க. க.தெச.ஓ.யெ. (யூ) உபா.கூ.உ.எ. (உ) அப்.யூ.க. (உ) சங்.உ.அ.கூ. நீதி.ஓ.கூ.ச.

க மன்னித்தீர். சேலா.—இதிகினியித்தம் தேவபத் தன் எனலும் உம்மைக்கண்டடையுஞ்சமயத்தில் உம்மைநோக்கி விண்ணப்பம்பண்ணுவான்: மிகுந்த சலப்பிரளயமாகும்பொழுதும் அது அவனை அணுகாதே.—நீர்என்புகவிலும்; உபத்திரவத்திற் கு விவக்கி என்னை விடுவிக்கிறீர்; இரட்சிப்பின் ஆரவாரங்களால்என்னைச்சூழ்விக்கிறீர். சேலா.— காண் உனக்குப்போதித்து, நீடக்கவேண்டியவழியை உனக்குக்காட்டுவேன்: காண் உனக்கு ஆலோசனையைக்கொடுப்பேன், என்னை உன்மேலிருக்கும்.—வாரினாலும் கடிவாளத்தினாலும்வாய்கட்டப்பட்டாலொழிய உன்னை அணுகாதபுத்தியில்லாத குதிரையைப்போலவும் கோவேறுகமுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.—தன் மார்க்கனுக்கு அநேகதக்கங்களுண்டாகும்: யெகோவாவை நம்புகிறவனெவனவனாலே அவனை அணுக்கிரகஞ்சூழ்ந்துகொள்ளும்.—நீதிமாண்களே, யெகோவா வில்லம்கிழந்துகளிகூருங்கள்: நேர்மையான இருதயமுள்ளவர்களாகிய நீங்களெல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.

௩௩. சங்கீதம்.

க. தமையும் வல்லமையுமாகிய இவைகளினியித்தம் யெகோவாவை துதித்தல்: ௩௨. தேவபரிபாலனத்தை நன்குமித்தல்.
நீதிமாண்களே, யெகோவாவில் களிகூருங்கள்: துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத்தகுதி.—கின்னரத்தினாலே யெகோவாவை துதியுங்கள்: பத்துநரம்புள்ள வீணையினால் அவரைப்பாடுங்கள்.—அவருக்குப்புகியபாட்டைப்பாடுங்கள். ஆனந்தமுழக்கத்தாலே சாமர்த்தியமாய்வாசியுங்கள்.—யெகோவாவின் வாக்கியம் யதார்த்தம்; அவருடைய சகலகிரியைகளுக்குத்தியம்.—நீதியிலும் நியாயத்திலும் பிரியமாயிருக்கிறார்: யெகோவாவின் அணுக்கிரகத்தினால் பூமியூரணப்பட்டது.—யெகோவாவின் வாக்கினால் ஆகாயமண்டலங்களும், அவருடைய வாயின்சுவாசத்தினால் அவைகளிலுள்ள சகலசேனையும் உருவாக்கப்பட்டன.—அவர் சமுத்திரத்தின் சலத்தைக்குவியலாகக்கூட்டி, அதின்வெள்ளங்களைக்களஞ்சியங்களில் சேர்க்கிறார்.—பூமண்டலமுழுதும் யெகோவாவுக்குப்பயப்படுவதாக: பூமண்டலத்தில் வசிப்பவர்களையாவரும் அவருக்குச் சுவர்களாக. —அவர் சொல்லச்சிறுபுயுண்டாயிற்று; அவர்கட்டளையிட அதுநிலைத்திருந்தது.—யெகோவா அந்நியதேசத்தாருடைய ஆலோசனையை விருதாவாக்குகிறார்: சனங்கடிகளின் உபாயங்களை அபத்தமாக்குகிறார்.—யெ

கோவாவுடைய ஆலோசனைசதாகாலமும்நிற்கும், அவருடைய உள்ளத்தின்நினைவுகள்நிலைமுறைதோறும் நிலைப்படும்.—யெகோவாவையே தங்கள் தேவனென்று கொண்ட தேசத்தாரும், அவர்தமக்குச்சுதந்தரமாகத்தொரிந்துகொண்ட சனங்களும்வாழ்வுடையவர்கள்.—யெகோவாவானத்தினின்றானோக்குகிறார்: அவர்மனுபுத்திரரனைவரையும் உற்றுப்பார்க்கிறார்.—அவர்தமது யசவாசஸ்தானத்தினின்றும் பூமண்டலத்தில் வசிப்பவர்கள் யாவரையும் நோக்கிப்பார்க்கிறார்.—அவர் யெகோவாவுக்கு அளவுகருதயங்களை ஒரேவகையாக உருவாக்கி, அவர்களுடையகிரியைகளையாவையுஞ்சிந்தித்துப்பார்க்கிறார்.—எந்த இராசாவுந்தன்சேயனைமிகுதியினால் இரட்சிப்புப்பெறான்; பரக்கிரமவீரன் வல்லமையிருதியினால் இரட்சிக்கப்படுவான்.—இரட்சிக்கிரகங்களுக்குதிருவையிருதா: அதுதனை யெது மிகுந்த பலத்தினால் இரட்சிக்கமாட்டாது.—கேள், யெகோவாவுக்குப்பயந்து அவருடைய அணுக்கிரகத்தைக் காத்திருக்கிறவர்களுடைய பிராணனை மரணத்திற்கு விலக்கிப் பஞ்சகாலத்தில் அவர்களை உயிரோடே காத்துக்கொள்ளும்படிக்கு, —அவர்களை அவர்கள்மேலிருக்கின்றது.— யெகோவாவுடைய ஆத்தமம் யெகோவாவையே உயிருறித்துக்காத்திருக்கின்றது: அவரே நமக்குத்தனை, நம்முடையகேடகம்.—அவருடையபரிசுத் உகத நாமத்தை நாம் நம்புகிறபடியினால், நமது இருதயம் அவரில்களிகூருகின்றது.—யெகோவா உவோ, நாங்கள் உம்மில் நம்புகிறபடியே உமதுதையை எங்கள்மேலிருக்கக்கடவது.

௩௪. சங்கீதம்.

க. தாவீது இரட்சிப்புப்பெற்றதிகினியித்தம் யெகோவாவை துதித்தல்: ௩௧. உபதேசஞ்சொல்லல்.
தாவீது அபிமேலேக்குத்தமுன்பாக வேஷமாற அவனால்தரத்தி விடப்பட்டுப் புறப்பட்ட சமயத்தில் செய்த சங்கீதம்.
நான்எப்பொழுதும் யெகோவாவை வாழ்த்துவேன்: இடைவிடாதபடி அவர்துதி என்வாயிலிருக்கும்.—என் ஆத்தமம் யெகோவாவின்மேன்மையைஎடுத்துப்பாரட்டும்: சிறுமையப்படுகிறவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.—என்னோடே யெகோவாவின் மகிமையைவிளங்கப்பண்ணுங்கள், நாம் ஏகமாய் அவர்நாமத்தைக்கீர்த்தனம்பண்ணுவோம் வாருங்கள்.—நான் யெகோவாவைத் தேடினேன், அவர் உத்தரந்தந்து என்பயம் எல்லாவற்றிற்கும் என்னைநீங்கலாக்கிவிட்டார்.—அவர்கள் அவரைநோக்கி ஒளிபெற்ற

(சு) க. தீமோ. க. ௩௧. ஏசா. ௩௩. ௪. யோவா. ௭. ௩௪. (ஏ) சங். க. க. யாத். ௩. ௩. நியா. ௩. ௧. உ. சா. மு. ௨. ௨. க. (க) நீதி. ௨. ௩. யாத். ௩. ௩. யோபு. ௩. ௩. (ஃ) நீதி. ௩. ௨. ௧. ரோ. ௨. ௧. சங். ௩. ௩. ௨. நீதி. ௩. ௨. ௩. (௩) சங். ௩. ௩. ௩.—(௩௩. சங். ௧.) சங். ௩. ௩. ௩. சங். ௩. ௩. ௩. (௨) சங். ௩. ௨. ௨. (௩) சங். ௩. ௩. ௩. ஏசா. ௪. ௨. ௩. வெளி. ௩. ௩. (௩) சங். ௩. ௩. ௩. சங். ௩. ௩. ௩. (௪) ஆதி. ௩. ௩. ௩. எபி. ௩. ௩. ௩. ஆதி. ௨. ௩. (௫) ஆதி. ௩. ௩. யோபு. ௨. ௩. ௩. (௬) ஆதி. ௩. ௩. (௭) ஏசா. ௩. ௩. (௮) யோபு. ௩. ௩. ௩. நீதி. ௩. ௨. ௩. ஏசா. ௪. ௩. ௩. (௯) சங். ௩. ௩. ௩. யாத். ௩. ௩. ௩. (௧௦) உ. சா. மு. ௩. ௩. ௩. யோபு. ௩. ௩. ௩. (௧௧) யோபு. ௩. ௩. ௩. ஏசா. ௩. ௩. ௩. (௧௨) நீதி. ௩. ௩. ௩. (௧௩) யோபு. ௩. ௩. ௩. (௧௪) யோபு. ௩. ௩. ௩. (௧௫) யோபு. ௩. ௩. ௩. (௧௬) யோபு. ௩. ௩. ௩. (௧௭) யோபு. ௩. ௩. ௩. (௧௮) யோபு. ௩. ௩. ௩. (௧௯) யோபு. ௩. ௩. ௩. (௨௦) சங். ௩. ௩. ௩. யோவா. ௩. ௩. ௩.—(௩௪. சங். ௧.) எபே. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. (௨) எரே. ௩. ௩. ௩. க. ௩. ௩. ௩. ௩. (௩) ஓர். ௩. ௩. ௩. (௪) மத். ௩. ௩.

ரூர்கள்: அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.—எனியவனாகிய இவன் ஒலமிட யெகோவா கேட்கி இவன் உபத்திரவங்களைல்லாவற்றையுமீக்கி இவனை இரட்சித்தார்.—யெகோவாவின் தூதன் அவருக்குப்பயப்படுகிறவர்களைச் சூழ்ந்துபாளையமிறங்கி இரட்சிக்கிறார்.—யெகோவா கல்லவராயிருக்கிறதை ருசித்துப்பாருங்கள்: அவரை நம்புகிறமனுஷன் வாழ்வுடையவன்.—யெகோவாவின் பரிசுத்தர்களே, அவருக்குப்பயப்படுங்கள்: அவருக்குப்பயப்படுகிறவர்களுக்குக்குறைவில்லை.—சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்: யெகோவாவைத்தேடுகிறவர்களுக்கு ஒருநன்மையுக்குறைவுபடாது:—பின்ன்களே, வந்து எனக்குச்செவிகொடுங்கள்: நான் யெகோவாவுக்குப்பயப்படுகிறேன் உங்களுக்குப்போதிப்பேன்.—**வெணைவிரும்பி, நன்மை அனுபவிக்கும்படி தீர்க்காயுளை அபேட்சிக்கிற மனுஷன்யாவான்.—உன் காவைத்தீங்குக்கும், உன்னுடையகளைக்கடவாக்குக்கும் விலக்கிக்காத்துக்கொள்.—நீமையைவிட்டு நன்மையைச்செய்; சமாதானத்தைத்தேடி அதைத் தொடர்ந்துகொள்.—யெகோவாவின் கண்கள்நீதிமான்சுள்மேலிருக்கின்றன, அவர்செவிகள் அவர்கள் பிரார்த்தனையைக்கேட்கின்றன.—உக்துன்மார்க்கருடையநாமத்தைப்பூமியில் ஒழிவிக்கும்படி, அவர்களுக்கு விரோதமாய் யெகோவாவின் முகம்இருக்கின்றது.—நீதிமான்கள் ஒலமிடுகிறார்கள், யெகோவா கேட்டுச்சகல உபத்திரவங்களையும்மீக்கி அவர்களை இரட்சிப்பார்.—**யெகோவா நொறுக்குண்டிருந்தயமுள்ளவர்களுக்குச்சமீபமாயிருக்கிறார்; நருங்குண்டமனமுள்ளவர்களை இரட்சிக்கிறார்.—நீதிமான்களுக்கு அநேகதயரங்கள்வரும்: யெகோவா அவைகளைல்லாவற்றிலும் நின்று அவனைவிடுவிப்பார்.—**உய அவர்அவனுடையஎழும்புகளைல்லாவற்றையுங்காப்பாற்றுகிறார்: அவைகளிலொன்றும் முறிக்கப்படாது.—நீமை பாலியைக்கொல்லும்: நீதிமானைவெறுக்கிறவர்கள் தண்டனைக்குட்படுவார்கள்.—யெகோவா தமது தாசரின் பிராணனை மீட்டுக்கொள்ளுகிறார்: அவரை நம்புகிறவர்களில் ஒருவனுந்தண்டனைக்குட்படான்.******

௩௫. சங்கீதம்.

க. தாவீது சத்துருக்களைக் குறித்துப் பிரார்த்தித்தல்: **வெ. சயரட்சையினியித்தம் தேவனிடத்தில் விண்ணப்பஞ்செய்தல்.**

தாவீதின் சங்கீதம்.

யெகோவாவே, என்னோடே வழக்காடுகி

றவர்களுடன் வழக்காடும்: என்னோடே யுத்தம் பண்ணுகிறவர்களுடையுத்தம்பண்ணும்.—நீர்கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்குத்துணைநிற்க எழுந்திரும்.—**நட்டியை ஒங்கி, என்னைத் துன்பப்படுத்திவரவர்களுக்கெதிராக வழியைத்தடுத்து, நான் உன் இரட்சகரென்று என் ஆத்தமத்துக்குச்சொல்லும்.—என்பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டிக் கலங்குவார்களாக: எனக்குத்தீங்குசெய்யநினைக்கிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.—காற்றுக்கு முற்பட்டபதார்போலாவார்களாக: யெகோவாவின் தூதன் அவர்களை ஒட்டுவானாக.—அவர்களுடையவழி இருளுக்கு சறுக்கலுமாயிருப்பதாக: யெகோவாவின் தூதன் அவர்களைத்துயரப்படுத்துவானாக.—அவர்கள் என்னியித்தல் காரணமீன்றித்தல்கள்வலையைக்குழியில் ஒளித்துவைத்தார்கள்; காரணமீன்றி என் பிராணனுக்குக்குழி வெட்டினார்கள்.—அவனுக்குத்தெரியாதபடி அவனுக்கு அழிவுவருவதாக; அவன் ஒளித்துவைத்தவலை அவனையே பிடிப்பதாக: அவனே அந்த அழிவில்விழுவானாக.—என் ஆத்தமம் யெகோவாவிற்க்களிகூர்ந்து, அவர்செய்யும் இரட்சிப்பில்மிகும்.—யெகோவாவே, உபத்திரவப்படுகிறவனை அவனிலும்பெலவானுக்கும், உபத்திரவப்படும எளியவனைக் கொன்றீங்காரனுக்கும் விடுவிப்பவராகிய உமக்கொப்பானவர் யாவரென்று, என் எழும்புகளைல்லாஞ்சொல்லும்.—பொய்ச்சாட்சிக்காரர் எனக்குவிரோதமாயெழுந்து, நான் அறியாதகாரியங்களை என்மேற்சமத்தினார்கள்.—நான்செய்தநன்மைக்கு என் ஆத்தமத்தைக்கெடுக்க அவர்கள் நீமையைச்செய்தார்கள்.—அவர்கள் வருத்தமாயிருந்தபொழுது நான் இரட்டுச்சீலையைத்தரித்துஉபவாசஞ்செய்து, என் ஆத்தமத்தைத்துயரப்படுத்தினேன்: என் விண்ணப்பம் என் நெஞ்சில் அடுத்தெத்துண்டாயிற்று.—நான் என் சிநேகிதனை யுஞ்சகோதரனையும்போல் அவனைநடத்தினேன்: மாதாவினியித்தந்துக்கிக்கிறவனைப்போலத் துக்கவல்திரந்தரித்துத்தலைகுனிந்திருந்தேன்.—ஆகிலும் அவர்கள் என் ஆபத்துக்குச்சந்தோஷப்பட்டுக்கூட்டங்கூடினார்கள்: எனக்குத்தெரியாதபடி நீசரும் எனக்கு விரோதமாய்க்கூட்டங்கூடி, ஓயாமல் என்னைப்பீறினார்கள்.—விருந்துகளில் கபடபரிசாசக்காரரும் என் உமேல் பற்கடிக்கிறார்கள்.—ஆண்டவரே, எதுவெவரைக்கும் பார்ப்பீர்; என்பிராணனை அவர்கள் அழிவுகளுக்கும், என் அருமையானதைச்சிங்க்களுக்குமத்தப்புவீத்தருளும்.—மகாசபையில் நான் உய உம்மைத்ததிப்பேன்: திரளான சனங்களுக்குள்**

(க) சங்.க.ச. உ.சாமு.உஉ.க. (எ) தானி.க.உஉ. எபி.க.யெ. ஆகி.கஉ.க.உ. உ.இரா.க.யெ. சக.க.அ. (அ) க.பே. தரு.உ.க. (ய) யோபு.ச.யெ.க. (யக) சங்.கஉ.அ. (யக) க.பே.தரு.உ.உஉ. (யச) ஏசா.க.யெ.க.யெ. ரோ.யெ.யெ. எபி. யெ.யெ. (யடு) யோபு.க.ச.எ. க.பே.தரு.க.யெ. (யக) ஆமோ.க.ச. நீதி.யெ. (யஎ) சங்.சாசு.யெ.க.உ. (யஅ) சங். சாசு.யெ. சங்.க.யெ. ஏசா.க.யெ. ஏசா.க.க. ஏசா.க.க. (யக) நீதி.உச.யெ. உ.நீமோ.க.யெ.க.யெ. (உய) யோவா.யெ.க.க. (உஉ) உ.சாமு.ச.யெ. க.இரா.க.உ.க. புல.க.இ.அ.—(கடு.சங்.க.) சங்.சக.க. புல.க.இ.அ. யாத்.யெ. உடு. (உ) ஏசா.சஉ.யெ. (டு) யோபு.உ.க.யெ. சங்.க.ச. ஏசா.உ.க.டு. ஒசி.யெ.க. (அ) நீதி.டு.உஉ. (ய) சங்.க.யெ. யாத்.யெ. (யஉ) ஏரே.யெ.உ.யெ. யோவா.யெ.க. (யக) யோபு.க.யெ. சங்.க.க.யெ. மத்.யெ.க. ஓர்.யெ.க. (யடு) சங்.க.யெ. யோபு.க.யெ. (யக) யோபு.யெ.க. (யக) சங்.க.யெ. புல.உ.யெ. (யஎ) அபக.க.யெ. சங்.உஉ.உ.யெ. டூஅக.

யக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.—என் சத்துருக்கள் காரணமின்றி என்னைக்குறித்து மகிழவும், காரணமின்றி என்னைவெறுக்கிறவர்கள்கண்ட உயிரிமிட்டவும் விடாதிரும்.—அவர்கள் சமாதானமாய்ப்பேசாமல், தேசத்தில் அமைதியாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதிக்கொண்டு, —எனக்கு விரோதமாய்த் தங்கள்வாயை விரியத்திறந்து, ஆ, ஆ, எங்கள் கண்ட உட்கண்டதென்கிறார்கள்.—யெ கோவாவே, நீர் கண்டீர்: மவுனமாயிராதேயும்: ஆண்டவரே, உக எனக்குத் தாரமாயிராதேயும்.—என் தேவனே, என் ஆண்டவரே, சாக்கிரதையாகி, என்வழக்கிலே நியாயத்தீர்ப்புச் செய்ய விழித்து எழுந்தி உசரும்.—என் தேவனாகிய யெ கோவாவே, உமது நீதியின்படி எனக்கு நியாயஞ்செய்யும்; அவர் உடுகள் என்னைக்குறித்து மகிழவிடாதிரும்.—ஆ, எங்கள் மனவிருப்பமென்று அவர்கள் எண்ணாதபடிக்கும், நாங்கள் அவனை விழுங்கினோமென்று உச அவர்கள் சொல்லாதபடிக்குச் செய்யும்.—எனக்கு நேரிட்ட தீமையைக் கண்டெசந்தோஷிக்கிறவர்கள் ஏமாய் வெட்கப்பட்டு முகங்கவழிந்திருப்பார்களாக: எனக்கு விரோதமாக மேன்மைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலுங் கனலினத்தாலுமீ மூடப்படுவார்களாக.—என் நீதியிற் பிரியமாயிருக்கிறவர்கள் ஆனந்தமுழக்கமிட்டு மகிழ்ந்து, தமது தாசன்வாழ்வடையவிரும்புகிற யெ கோவா மிகவும் புகழ்ப்படக்கடவரென்று எப்பொழுதுஞ்சொல்வார்களாக.—அதினால் என்நாமது நீதியைப்பேசி, நாள்முழுவதும் உமது துதியைப்பிரகாசிக்கப்பண்ணும்.

௩௭. சங்கீதம்.

க. மனுஷருடைய தீங்கை எடுத்துக்காட்டல்: இ. தேவனுடைய தயையை வருணித்தல்.

பாடகத்தவலவனிடத்தில் யெ கோவாவின் தாசனிய தாவீது ஒப்பித்த சங்கீதம்.

துன்மார்க்கன் செய்துவருகிற அதிகிரமத்தினால், அவனுடைய கண்ணுக்கு முன் தேவபயமிலையென்று என்னுள்ளத்தில் தெரியவருகின்றது.—அவன் தன் அதிகிரமம் அரோசிகமுள்ளதென்று காணப்படுமளவும் தன்னைப்பிரியப்படுத்துகிறான்.—அவன்வாய்மொழிகள் தீமையும் வஞ்சனையுமுள்ளன: அவன் விவேகியாய் நடப்பதையும் நன்மை செய்வதையும் ஒழிந்துவிட்டான்.—தன்படுக்கையின்மேல் தீமைகளைச் சிந்திக்கிறான்; உத்தமமல்லாத வழியில் நிலைகொள்ளுகிறான்; தூர்க்கிரியையை வெறுக்கிறதில்லை.—யெ கோவாவே, உமது தயை வானபரியந்தமும், உமது சத்தியம் ஆகாயபரியந்தமும் எட்டுகின்றன.—

(யக) சங்.யக.ச. சங்.கஅ.யக. யோபு.யடு.யஉ. நீதி.க.யக. புல.க.இஉ. யோவா.யடு.உடு.(உக)சங்.உஉ.யக.(உஉ)யாத்.க.எ. அப்.எ.க.ச. (உச) உ.தெ.ச.க.க. (உடு) சங்.உஎ.யஉ. புல.உ.யக. (உஎ) ரோ.யஉ.யடு. சங்.ாசக.ச.—(கூ.சங்.க.) ரோ.க.யஅ. (உ) உபா.உக.யக.(க)அதி.யஉ.உ. எரே.ச.உஉ.(ச)நீதி.ச.யக. ஏசா.க.இ.உ.(க)யோபு.யக.அ. ரோ.யக.கூ. க.தீமோ.ச.ய.(எ)சங்.க.க.யக.ருத்.உ.யஉ.சங்.க.ச.(அ)க.இ.ச. யோபு.உ.ய.எ. வெளி.உஉ. க. சங்.யக.யக.(க)எரே.உ.யக. யோவா.ச.ய.யச. க.பேதுரு.உ.க.(ய)எரே.உ.யக.—(க௭. சங். க.) சங்.எ.க.க. நீதி.உ.க.ய.எ. (உ) சங்.க.ய.இ.ச. (ச) ஏசா.இ.ய.யச.(இ)சங்.இ.இ.உஉ. நீதி.யக.க. மத்.ச.உடு. லூக்.யஉ.உஉ. க.பேதுரு.இ.எ. யீகா.எ.க. (எ) சங்.கஉ.க. ஏசா.க.ய.யடு. புல.க.உச. (அ) எபே.ச.உஎ.(க) ஏசா.இ.எ.யக.

உமது நீதி மகத்தான மலைகளைப்போலிருக்கின்றது; உம்முடைய நியாயத்தீர்ப்புக்கள் மிகவும் ஆழமானவைகள்: யெ கோவாவே, நீர்மனுஷரையும் மிருகங்களையும் பரிபாலித்துவருகிறீர்.—தேவனே, உமது அன்பு எவ்வளவு அருமை. மனுபுத்திரர் உமது சிறகுகளின் நிழலின்மீதுவந்து நம்பிக்கையாய்த் தங்குவார்கள்.—அவர்கள் உமது வீட்டிலுள்ள சம்பூரணத்தினால் திருத்தி அடைவார்கள்; நீர் உமது ஆனந்தநதியின்சலத்தை அவர்கள் பாணம்பண்ணுவிட்பீர்.—சீவ ஊற்றின் கண் உம்மிடத்திலிருக்கின்றது: நாங்கள் உமது ஒளிமினால் ஒளியைக்காண்போம்.—உம்மை அறிந்தவர்களிடத்தில் உமதன்பையும், உத்தம இருதயமுடையவர்களிடத்தில் உமது நீதியையும் நிலைப்படுத்தியிருளும்.—அகங்காரிகளுடைய கால் என்னை அணுகவும், துன்மார்க்கருடையகை என்னை அகற்றவும் விடாதிரும்.—அங்கே துன்மார்க்கர் விழுந்தார்கள்: அவர்கள் தள்ளுண்டார்கள், எழுந்திருக்கமாட்டார்கள்.

௩௭. சங்கீதம்.

சன்மார்க்கர் துன்மார்க்கர் என்னும் இருவருடைய நிலைமையைப்பார்த்துத் தேவனைச்சார்ந்து பொறுதியாயிருப்பது நலமென்று தாலீது தெரிவித்தல்.

தாவீதின் சங்கீதம்.

நீ துன்மார்க்கர் நிமித்தம் விசனப்படாதிரு, தூர்க்கிரியை செய்பவர்கள்மேல் பொருமைகொள்ளாதிரு.—அவர்கள் சீக்கிரமாய் புலிப்போலச் சேதிக்கப்படுவார்கள், பசும்பூண்டுபோலவாடிப்போவார்கள்.—யெ கோவாவில் நம்பிக்கை வைத்து நன்மை செய், அதினால் நீ சுயதேசத்தில் வசித்து வாழ்வடைவாய்; இது நிச்சயம்.—நீ யெ கோவாவிடத்தில் களிகூர்ந்திரு; அவர் உன்மனோவாஞ்சை முழுவதையும் பூரணப்படுத்துவார்.—உன்பாதையை யெ கோவாவுக்கு ஒப்புவி; அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவர் அவைகளைச் சித்திக்கப்பண்ணுவார்.—ஒளியைப்போல உன்நீதியையும், மத்தியானத்தைப்போல உன்நியாயத்தையும் பிரகாசிக்கப்பண்ணுவார்.—யெ கோவாவுக்கமைந்து, அவரைக்காத்துக்கொண்டிரு: தன்வழியிலே சித்திபெற்றுத்தராலோசனை செய்பவனிமித்தம் விசனப்படாதிரு.—கோபத்தை நீங்கிக்குரோதத்தைவிடு: நீங்கு செய்யும்படி எவ்விதத்திலும் விசனத்தால் ஏவப்படவேண்டாம்.—தூர்க்கிரியை செய்பவர்கள் சேதிக்கப்படுவார்கள்: யெ கோவாவைக்காத்திருப்பவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.—அற்பகாலத்துக்குப்பின் துன்மார்க்கனிரான்: அ

வன் ஸ்தானத்தை நீ தேவொய், அது இராது.—
 ௧௧ தாழ்ந்தசிர்தையுள் ளவர்களோ பூயியைச் சுதந்த
 ரித்துக்கொண்டு, சமாதானத்தின் மிகுதியினால் ஆ
 ௧௨ னந்தத்தை அனுபவிப்பார்கள்.—தூன்மார்க்கன்
 நீதிமானுக்கு விரோதமாய்த் துராலோசனைசெய்
 ௧௩ து, அவனைக்குறித்துப் பற்கடிக்கிறான்.—ஆண்
 ௧௪ டவர் அவனைகைக்கிறார்: அவன் நான்வருகிற
 ௧௫ டென்று கண்டறிந்திருக்கிறார்.—சிறுமைப்படுகிற
 ௧௬ வர்களும், எளியவர்களுமாயிருக்கிறவர்களை வி
 ௧௭ மூத்தம்படிக்கும், நீதிநெறியுள்ளவர்களைக்கொ
 ௧௮ லைசெய்யும்படிக்குந்துன்மார்க்கர் கட்டகத்தையுரு
 ௧௯ வித்தவ்கள் வில்லை வளைக்கிறார்கள்.—அவர்கள்
 ௨௦ கட்டகம் அவர்கள் சுயநெஞ்சத்தையுருவும், அவர்
 ௨௧ கள் வில்லுமுறிந்துபோம்.—தூன்மார்க்கர் பலர்அ
 ௨௨ டைந்தசெல்வத்திலும், நீதிமான் ஒருவனுக்குண்
 ௨௩ டெடாகிய அற்பபொருள் உத்தமம்.—தூன்மார்க்க
 ௨௪ ருடையபுகங்கள்முறிந்துபோகும்: நீதிமான்களை
 ௨௫ டையெய கொவா தாங்குகிறார்.—நேர்மையுள்
 ௨௬ ளவர்களுடைய நான்குடையெ கொவா அறிந்
 ௨௭ திருக்கிறார்: அவர்களுடைய சுதந்தரம் என்றும்நி
 ௨௮ லைப்படும்.—அவர்கள் ஆபத்துக்காலத்தில்வெட்
 ௨௯ கமடையார்கள்: பஞ்சகாலத்தில் திருத்திபெற்றி
 ௩௦ உயிருப்பார்கள்.—தூன்மார்க்கர் அழிந்துபோவார்கள்,
 ௩௧ யெகோவாவின் சத்துருக்கள் ஆட்டிக்குட்டி
 ௩௨ யின் நினைத்தைப்போல் ஒழிந்து போவார்கள்: உ
 ௩௩ கபுகையாய் ஒழிந்துபோவார்கள்.—தூன்மார்க்கன்
 ௩௪ டன்வாங்கினால் பின்புசெலுத்துகிறதில்லை: நீ
 ௩௫ உதிமாநோதையைசெய்துகொடுக்கிறான்.—அவரால்
 ௩௬ ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் தேசத்தைச்சுதந்தரித்
 ௩௭ துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்ட
 ௩௮ வர்கள் சேதிக்கப்படுவார்கள்.—யெகோவா
 ௩௯ நல்லமனுஷனுடைய நடைகளைநிலைப்படுத்துகி
 ௪௦ ரார்: அவன்வழியை அனுசூலப்படுத்துகிறார்.—
 ௪௧ அவன்விழுந்தாலும் முழுமையும் நாசமாகாள்:
 ௪௨ யெகோவா தமதுகையினால் அவனைத்தாங்கு
 ௪௩ கிறார்.—நான் இளைஞரையிருந்தேன் விருத்தனா
 ௪௪ னேன்; ஆளுநர் நீதிமான் கைவிடப்பட்டதையு
 ௪௫ மும், அவன்சந்ததி அன்னம் இரக்கிறதையும்நான்
 ௪௬ காணவில்லை.—அவன் தினமுந் தையசெய்துக
 ௪௭ டன்கொடுப்பான்: அவன்சந்ததி ஆசீர்வதிக்கப்
 ௪௮ படும்.—நீமையைவிட்டு நன்மைசெய்; நெடுநாள்
 ௪௯ தேசத்தில் வசிக்கிறுப்பாய்.—யெகோவா நியா
 ௫௦ யத்திற்பிரியப்படுகிறார், அவர்தமதுபத்தரைக்கை
 ௫௧ விடார்; அவர்கள் என்றும் இரட்சிக்கப்படுவார்
 ௫௨ கள்: தூன்மார்க்கருடைய சந்ததியோ சேதிக்கப்
 ௫௩ படும்.—நீதிமான்சுதந்தைச்சுதந்தரித்துக்கொ
 ௫௪ ண்டு, அதில் எப்பொழுதும் வாசம்பண்ணுவார்
 ௫௫ கள்.—நீதிமானுடையவாயினின்றறுநானும்புறப்
 ௫௬ படும், அவனுடைய நா நியாயத்தை வசனிக்

கும்.—அவன் தேவன் அருளியவேதப்பிரமா
 ௧௧ ணம் அவன் இருதயத்திலிருக்கின்றது; அவன்
 ௧௨ நடைகள் சறுக்கமாட்டாது.—தூன்மார்க்கன்நீதி
 ௧௩ மானைக்காத்திருந்து, அவனைக் கொலைசெய்யவ
 ௧௪ கைதேடுகிறான்.—இவன்கையில் யெகோவா
 ௧௫ அவனைஒப்பிக்கமாட்டார், அவர்கள் இவனை ஆக்
 ௧௬ கினைக்குள்ளாகத்தீர்க்கவும் விடார்.—யெகோ
 ௧௭ வாவைவக்காத்து அவர்வழியில் நட, நீ தேசத்
 ௧௮ தைச்சுதந்தரித்துக்கொள்ளும்படி அவர் உன்னை
 ௧௯ உயர்த்துவார்: தூன்மார்க்கர் சேதிக்கப்படுவார்
 ௨௦ கள், அதைக்காண்பாய்.—தூன்மார்க்கன் மிகப்ப
 ௨௧ ளுலத்தவனும், தனக்கேற்றநிலத்தில்நிற்கிற பச்சை
 ௨௨ மரத்தைப்போலத் தழைத்தவனுமாயிருக்கக்கண்
 ௨௩ டேன்.—ஆளுநர்அவன் அகன்றுபோனான், அவ
 ௨௪ னில்லை: பாருங்கள், அவனைத் தேடினேன், அ
 ௨௫ வன் காணப்படவில்லை.—சற்ருணனை நோக்கி, ந
 ௨௬ னேர்மையானவனைப்பார், அவன்முடிவு சமாத
 ௨௭ னம்.—அதிக்கிரமஞ்செய்கிறவர்கள் ஏகமாய் நா
 ௨௮ சமடைவார்கள்: சேதிக்கப்படுவதே தூன்மார்க்க
 ௨௯ ருடைய முடிவு.—நீதிமான்சுதந்தருக்கு இரட்சிப்பு
 ௩௦ யெகோவாவின்வரும்: ஆபத்துக்காலத்தில்
 ௩௧ அவரே அவர்கள்பெலம்.—யெகோவா அவர்க
 ௩௨ ளுக்குத்துணைநின்று அவர்களைவிடுவிப்பார்: அ
 ௩௩ வர்கள் அவரைச்சார்ந்துகொள்ளுகிறார்கள், ஆத்
 ௩௪ லால் அவர்அவர்களைத்துன்மார்க்கருக்கு விலக்கி
 ௩௫ இரட்சிப்பார்.

௩௮. சங்கீதம்.

தாவீது தனதுக்கத்தினியித்தம் தேவனிடத்திற்
 புலம்பல்.

நீணவுக்கும்படி தாவீது செய்த சங்கீதம்.
 யெகோவாவே, கோபங்கொண்டுஎன்னைக்
 ௧ கடிந்துகொள்ளாதிரும்.—நீர் உக்கிரங்கொண்டு
 ௨ என்னைத்தண்டியாதிரும்: உம்முடைய அம்புகள்
 ௩ எனக்குள்ளேதைத்திருக்கின்றன, உமதுகை என்
 ௪ மேலிறங்கிற்று.—உமது கோபத்தினியித்தம் என்
 ௫ மாமிசத்தில் சொஸ்தமில்லை; என் பாவத்தினால்
 ௬ என் எஜம்புகளில் அமைதியில்லை.—என் பாவங்
 ௭ கள் என் தலைக்குமேலாகப்பாய்ந்துபோயின: அ
 ௮ தைகள் பாரச்சுமையாயிருக்கின்றன, என்ளு
 ௯ தாங்கமுடியாது.—என் மதிக்கேட்டினியித்தம் என்
 ௧௦ னிலுள்ளபுண்கள் அமுக்கித்தூர்க்கந்தமெடுத்தன.—
 ௧௧ நான் மடங்கி, மிகவுருகுனிந்து, எப்பொழுதா
 ௧௨ துக்கத்தோடேதிரிகிறேன்.—என் குடல்கள் தண
 ௧௩ ளினால் நிறைந்திருக்கின்றன: என் மாமிசத்தில்
 ௧௪ சொஸ்தஞ்சற்றுமில்லை.—நான் மெலிவடைந்து
 ௧௫ மிகவும் நொறுக்கப்பட்டிருக்கிறேன்: என் இரு
 ௧௬ தயத்தின் கொநதளிப்பினியித்தம் நான் கதறுகி
 ௧௭ ரேன்.—ஆண்டவரே, என்வாஞ்சைமுழுமுவதும்
 ௧௮ உமக்குமுன்பாக இருக்கின்றது; என் தவிப்பு உ

(௧௧)மத்.௩.௩. (௧௨) மீகா.௩.௬.(௧௩)நீதி.௧௩.௧. (௧௪)எசேச.௧௩.௨௬.(௧௫)சங்.௧.௬. ஏசா.௧௩.
 ௨௬.(௧௬) யோபு.௩.௨௩. (௧௭) க.சாமு.௨.௬. நீதி.௧௬.௬. (௧௮) சங்.௧௬.௧௩.௨௩. நீதி.௨௬.௧௬. ௨.கொரி.௧.௬
 (௨௭) உபா.௧.௩.௧. (௨௮) ஏசா.௧.௧௬.௧௭. (௨௯) நீதி.௨.௨௨. ஏசா.௧௬.௧௩. (௩௦) நீதி.௨.௨௬. (௩௧) மத்.௧௩.
 ௧௩. (௩௨) உபா.௧.௬. (௩௩) ஏசா.௧௬.௧. (௩௪) உ.பேதுரு.௨.௬. (௩௫) சங்.௨.௭.௧௬. சங்.௧௬.௧. (௩௬) யோபு.௩.௬. (௩௭)
 யோபு.௨.௩.௩. (௩௮) ஏசா.௧௬.௧. (௩௯) ஏசா.௧௬.௧. (௪௦) தானி.௧.௧௭.௨௬.—(௩௮) சங். ௧. (௩௯) சங்.௧௬. (௪௦) யோபு.௧.௬. சங்.௧௬.
 ௧. (௪௧) எஸ்.௧.௬. மத்.௧௬.௨௬. (௪௨) யோபு.௧.௩. (௪௩) யோபு.௧.௩. (௪௪) யோபு.௧.௩. சங்.௨.௨.௬. ஏசா.௧௬.௧.௬.

ய மக்குமறைவாயிருக்கவில்லை.—என்றிருதயங்கு
 மும்பி அலைகின்றது, என்பெலம் என்னைவிட்டுப்
 யக போயிற்று: என் கண்களின் ஒளிநீங்கிற்று.—என்
 நேசரும் என் பந்துசனங்களும் என்வாதையைக்
 கண்டிலவருகிறார்கள்; என் அயலாரும் தூரத்தில்
 யெ நிற்கிறார்கள்.—என் பிரண்ணைவாங்க வகைதேடி
 கிறவர்கள் எனக்குக்கண்ணிகளைவைக்கிறார்கள்;
 தீமைவருவிக்கத்தேடிகிறவர்கள், தீமொழிகளைப்
 பேசினான் முழுவதும் வஞ்சனைகளைநினைக்கிறார்
 யக கள்.—ஆனாலும் நான் செவிடனைப்போல் அதைக்
 தேட்கவில்லை; வாய்திறவாமல் ஊமைபோலிருந்
 யெ தேன்.—காது கேளாதவனும், வாயால் கடிந்து
 யெடு கொள்ளாதவனும் போலிருந்தேன்.—யெ கோ
 வா வே, உம்மைக்காத்திருக்கிறேன்; ஆண்டவ
 ரே, என் தேவனே, நீரே உத்தரங்கொடுப்பீர்.—
 யக அவர்கள் என்னைக்குறித்துச் சந்தோஷப்படாதப
 டி அப்படிச் சொன்னேன்: என் கால்சறுக்கி
 னால் எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டு
 யெ வார்கள்.—காந்தமொறிவிழப்போகிறேன், என்
 துக்கம்எப்பொழுதும் என்முன்னிருக்கின்றது.—
 யெ நான் என் அக்கிரமத்தை உணர்ந்துசொல்வேன்,
 யக என் பாவத்தினியித்தந்த் துக்கப்படுகிறேன்.—
 என்சத்துருக்கள் துணிவும் பலமுமுள்ளவர்கள்:
 நியாயமின்றி என்னைப்பகைக்கிறவர்கள் அநே
 யெ கர்.—நான் நன்மைசெய்யத் தேடிகிறதினியித்
 தம் நன்மைக்குத் தீமைசெய்கிறவர்களும் என்
 யக ணை விரோதிக்கிறார்கள்.—யெ கோ வா வே, எ
 ன்னைக்கைவிடாதிரும்: என் தேவனே, என
 யக உக்குத் தூமாயிராதிரும்.—என் இரட்சிப்பாகிய
 ஆண்டவரே, எனக்குச்சகாயஞ்செய்ய வி
 ரைந்தருளும்.

௩௧. சங்கீதம்.

க. தாவீது தன் சிந்தனைகளைக்காத்தல்: ச. மனுஷ
 ருடைய வாழ்வு நிலையற்றதும் மாயையுமெனச்
 சிந்தித்தல்: எ. தாவீது பிரார்த்தித்தல்.

பாடகத்தலைவனாகிய யெதுதுணிடைத்தில் தாவீது
 ஓப்பித்த சங்கீதம்.

நான், என்னாலினால் பாவஞ்செய்யாதபடிக்கு
 என்நெறிகளைக்காப்பேன்: துன்மார்க்கன் என்
 முன்னிறக்கையில் நான் என்வாயைக்கடிவாள
 மிட்டாற்போலடக்கிக்கொண்டிருப்பேனென்
 யக றேன்.—நான் மவுனமாகி ஊமைபோலிருந்தே
 ன், நான் நன்மையாயினும்பேசவில்லை; அதி
 யக னால் என்துக்கம் அதிகரித்தது.—என் இருதயம்
 எனக்குள்ளே எரிந்தது, நான்தியானித்திருக்கை
 யில் அக்கினிவேகிற்று: என்னாலினால்பேசினே
 யக ன்.—யெ கோ வா வே, என் ஆயுளின் அளவை
 நான் அறியும்படி என்முடிவையும் என்வாழ்நா
 யெ ளின் அளவையும் எனக்குணர்த்தியிருளும்.—பா

ரும், என் ஆயுளைநாலுவிற்றகடையனவாக்கினீர்;
 என் ஆயுள் உமதுபார்வைக்குஇல்பொருள்போல
 விருக்கின்றது: தங்கள் தங்கள்வாழ்விலும் மனு
 ஷர்யாவரும் மாயை, இது நிச்சயம். சேலா.—ஒவ்
 யக வொருமனுஷனும் நிழலைப்போல் செல்லுகிற
 னே: அவர்கள் விருதாவாகச்சஞ்சலப்படுகிறார்
 கள்: அவன் குவிக்கிறான், சேர்ப்பவன் இன்னு
 னென்று அறியான்.—ஆண்டவரே, இப்பொ
 யக ழுது எதை நான் எதிர்பார்த்திருக்கிறேன்; உம்மி
 டத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு.—என் சகல
 யக அதிகிரமங்களினின்றும் என்னை விடுவித்தரு
 ளும்: மதிகேடலால் நிற்கிக்கப்பட என்னை ஒப்
 பியாதிரும்.—இது உம்மால்வந்தபடியால் நான்
 யக வாய்திறவாமல் மவுனமாயிருந்தேன்.—என்னி
 யெ லிருந்து உமது வாதையை அகற்றிவிடும்: உமது
 கையின் அடியினால் நான்சொர்ந்துபோனேன்.—
 பாவத்தினியித்தம் நீர் மனுஷனைக்கடிந்துதண்டி
 யக க்கும்பொழுதுபொட்டைப்போல அவன்சென்
 தரியத்தை அழியப்பண்ணுகிறீர்: மனுஷர் யாவ
 ரும் மாயை, இது நிச்சயம். சேலா.—யெ கோ யெ
 யக வா வே, என்விண்ணப்பத்தைக்கேளும், என்பி
 ரார்த்தனைக்குச்செவிசாய்த்தருளும்; என் கண்ணீ
 ரைக்கண்டு மவுனமாயிராதேயும்: நான் உமக்
 குமுன்பாகப்பரதேசியும், என் முன்னேரெல்
 லாரையும்போலப்புறவாசியுமாயிருக்கிறேன்.—
 நான் இனியிராமல் ஒழிந்துபோகுமுன் திடம்பெ
 யக றும்படி எனக்கிடந்தாரும்.

சய. சங்கீதம்.

க. தேவனுடைய தயையை நிருணயித்தல்: க.
 கட்டளைக்கமைதலே பிரதானபலி: யக. பிரார்த
 தனைசெய்தல்.

பாடகத்தலைவனிடத்தில் ஓப்பிக்கப்பட்ட தாவீ
 தின் சங்கீதம்.

நான் யெ கோ வா வைக்காத்துக்கொண்டி
 யக ருந்தேன்; அவர் என் மேல்சின்தைவைத்து, என்
 யக கூப்பிடுதலைக்கேட்டார்.—பயங்கரமான குழியி
 லும் உளைச்சேற்றிலும் நின்று என்னைத்துக்கி,
 கன்மலையின்மேல் என்காலிலிறுத்தி, என்கடை
 யக களை ஸ்திரப்படுத்தி,—நம்முடைய தேவனுக்
 குத்துதியாக என்வாயிலே புதுப்பாட்டை அவர்
 தந்தார்: இதைக்கண்டு அநேகர்பயந்து, யெ கோ
 யக வாவில் நம்பிக்கைவைப்பார்கள்.—அகங்காரி
 ச களையும் பொய்யைச்சார்ந்திருக்கிறவர்களையும்
 நோக்காமல் யெ கோ வா வை நம்புகிற மனு
 ஷன் வாழ்வுடையவன்.—என் தேவனாகிய
 யக யெ கோ வா வே, நீர் என் கன்மியித்தம் நிறை
 வேற்றின உமது அற்புதகிரியைகளும் சிந்தனை
 களும் அநேகம், அவைகளை நான் விவரித்து மு
 யக யன்றால் உமக்குமுன்பாகத்தொகைப்படுத்தமு

(யக) சங்.௩௧.௨௧. ஓக்.ய.௩௧.௩௨. ஓக்.௨௩.௪௧. (யெ) ௨.சாமு.யக.யெ. (யக) ௨.பா.௩௨.௩௩. (யெ) சங்.௩௨.௩. நீதி.௨௮.யக. ௨.கொரி.௧.௧௨. (யக) சங்.௩௩.யக. (௨ய) க.யோவா.௩.யெ.—(௩௧. சங். க.) யாக்.௩.௨. கொலோ.௪.௩. (௩) எரே.௨.யக. (௪) சங்.௧௨.யெ. (௩) சங்.௧௨.யெ. சங்.௧௨.௧. (௪) க.கொரி.௧.௩. யாக்.௪.யெ. பிர.௨.யெ.௨௧. ஓக்.யெ.௨.௨.௨.௧. (௧) யோபு.௨.யெ. (யெ) யோபு.௧.௩. (யக) யோபு.௪.யக. ஏசா.௩.௧. ஒசி.௩. ௨. (யெ) லேவி.௨.௩.௨.௧. ௨.கொரி.௩.௧. எபி.யக.யக. க.பேதுரு.௧.யெ. ஆதி.௪.௧.௧.—(சய.சங்.௧.) சங்.௨.௧. ௪.௪. (௨) சங்.௧௧.௨.யெ. (௪) சங்.௩.௪.௧. எரே.யெ.௧. (௩) யாத்.யெ.யெ. ஏசா.௩.௩.௮.

க டியாது: அவைகள் எண்ணிறந்தவைகள்.—பலியிலும் வைவேத்தியத்திலும் உமக்குப்பிரியமில்லை; என் செவிகளைத்திறந்தீர்: தகணபலியையும் பிராயச்சித்தபலியையும் நீர் கேட்கவில்லை.—
 எ அப்பொழுது நான், பாரும், வருகிறேன்: வேதபுத்தகத்தில் என்னைக்குறித்து இப்படி எழுதப்பட்டிருக்கின்றது.—என் தேவனே, உமது சித்தத்திற்கேற்கச்செய்யப் பிரியப்படுகிறேன்: உமதுகட்டளை என்னுள்ளத்திலிருக்கின்றது.—
 க நான்மகாசபையில் உமதுநீதியைப் பிரசித்தப்படுத்தினேன்: பாரும், என் உதகளைநாண்டுகக்கவில்லை, யெகோவாவே, நீர் அறிவீர்.—
 ட உமதுநீதியை நான் என் இருதயத்துக்குள் மறைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையுந் தெரிவித்தேன்: உமது தமையையும் உண்மையையும் மகாசபைக்கு ஒளிச்சிறுத்திலை யென்றேன்.—யெகோவாவே, உம்முடைய இரக்கங்களை என்னிலிருந்துநீக்காதிரும்: உமது தமையையும் உண்மையும் இடைவிடாமல்என்னைக்காக்கக்கடவன.—
 எண்ணிறந்த தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன: என் அக்கிரமங்கள் என்னைப்பிடித்துக்கொண்டன, என்னால் சியிரமுடியாது; அவைகள் என் தலைமயிரிலும் அகிசம். ஆதலால் என் இருதயம்சொர்ந்துபோகின்றது.—யெகோவாவே, என்னை இரட்சிக்கப்பிரியங்கொள்ளும்: யெகோவாவே, என்சகுச்சகாயஞ்செய்ய விரைந்தருளும்.—
 என் பிராணனை அழிக்க வகைதேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கப்பட்டு முகங்கலிழ்ந்திருப்பார்களாக; என்மேல்தீமைவருவிக்கவிரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.—
 என்மேல் ஆ, ஆ, என்பவர்கள் தங்கள் வெட்கத்தின்பலனை அனுபவித்துச் சேதிக்கப்படுவார்களாக.—
 ட உம்மைத்தேடுகிறவர்கள் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக: உமது இரட்சிப்பைவிரும்புகிறவர்கள் யெகோவா மகத்துவமானவரென்று எப்பொழுதுஞ் சொல்வார்களாக.—
 ட நான் எளியவனுந்நிரிநிரினுமானவன்; ஆளுமையெகோவா என்மேற்சிறிதைவைப்பார். நீரே என்துணை, என் இரட்சகர். என் தேவனே, தாமதியாதிரும்.

சுக. சங்கீதம்.

க. தயாளரை வாழ்த்தல்: ச. நம்பிக்கைத்துரோகத்தைக்குறித்துதாவீது துக்கித்தல்: ட. பிரார்த்தித்தல்.
 பாடகத்தவலவனித்தில் ஒப்பிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தைவைக்கிறவன் வாழ்வுடையவன்: ஆபத்துக்காலத்தில் யெகோவா அவனை இரட்சிப்பார்.—யெகோவா அவ

னைப்பாதுகாத்து உயிரோடேவைப்பார்; அவன் பூமியில்வாழ்வடைவான்: அவன்சத்துருக்களின் இஷ்டத்துக்கு நீர் அவனை ஒப்பிக்கமாட்டீர்.—
 வி யாதியாய்ப்படுக்குமிடத்தில் யெகோவா அவனைப் பெலப்படுத்தினார்: அவன்வருத்தமாயிருக்கையில் நீர் அவன் படுக்கையையெல்லாம் ஆயத்தப்படுத்தவீர்.—
 நான், யெகோவாவே, என்மேல் இரங்கும்: என் ஆத்துமத்தைச்சொஸ்தப்படுத்தும்; உமக்குவிரோதமாகப்பாவஞ்செய்தேனென்றேன்.—
 அவன் எப்பொழுது சாவான், அவன்பெயர் எப்பொழுதொழியுமென்று, என்சத்துருக்கள் என்னைக்குறித்துத் தீமொழிகளைப்பேசுகிறார்கள்.—
 என்னைப்பார்க்கும்படி அவன் வந்தால் பொய்ப்பேசுவான்: அவன் இருதயம் தீங்குகளைச் சேகரிக்கின்றது; வெளியேபுறப்படும் பொழுது தெரிவிக்கிறான்.—
 கொடியநோய் அவனை ஒட்டிக்கொண்டது: கிடக்கிறான், இனி எழும்பமாட்டானென்றுசொல்லி, —
 என் பகைவரெல்லாரும் ஏகமாய் என்னைக்குறித்து முணுமுணென்று, என்மேல் தீமைவருவிக்கப்பார்க்கிறார்கள்.—
 நான் நம்பினவனும் என் ஆகாரத்தைப்புகித்தவனுமாகிய என்நெருங்கிய சிநேகிதனும் எனக்கு விரோதமாகக்குதிங்கலைத் துக்கினான்.—
 யெகோவாவே, என்மேல் இரங்கும், நான் அவர்களுக்குப்பிரதிபலன் செய்யும்படி என்னை எழுந்திருக்கச்செய்யும்.—
 என்சத்துரு என்னை மேற்கொள்ளாதினால் நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்றறிந்துகொண்டேன்.—
 நீர் என்னை உண்மையுள்ளவனாகத்தாங்கி, என்றும் உமதுசமுதத்தில் என்னைநிலைப்படுத்தவீர்.—
 இவரவேலின் தேவனாகிய யெகோவா சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படக்கடவர். ஆமென், ஆமென்.

சு௨. சங்கீதம்.

க. தாவீது தேவாலயத்தை நினைந்து துக்கித்தல்: க. அதற்குத்திரும்பிப்போக அபேட்சித்தல்.

போதகஞ்செய்யும் பொருட்டுக் கோராசின் புத்திரரி லுள்ள பாடகத்தவலவனித்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம்.

தேவனே, மாளுனது நீரோடைகளைவாஞ்சித்துக்கதறுகிறதுபோல, என் ஆத்துமம் உம்மை அபேட்சித்துக் கதறுகின்றது.—
 என் ஆத்துமம் சிவனுள்ள தேவனாகிய கடவுள்மேலே தாகமாயிருக்கின்றது: எப்பொழுதுநான் தேவனுடைய சந்நிதியில் போய் வெளிப்படுவேன்.—
 உன் தேவன் எங்கேயென்று அவர்கள் காடோறும் என்னிடத்தில் கேட்கிறபடியால், இரவும்பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று.—
 முன்னே நான் சனங்களோடேநடந்து, உற்சவத்தை ஆச

(க) க.சாமு.யெ.உ. சங்.இய.அ. சங்.இக.யெ. ஏசா.க.யெ. மத்.க.யெ. எபி.யெ. யாத்.உக.க. (எ) லூக்.உச.சச. (அ) யோவா.ச.கச. ரோ.எ.உ. சங்.கஎ.க. ஏரே.கக.க. உ.கொரி.க.க. (க) சங்.உ.உ.உ.உ. (ய) அப்.உய. உஎ. (யெ) சங்.எய்.ச. சங்.கஇ.உஎ. (யஎ) சங்.எய்.இ. க.பே.தரு.இ.எ.—(சக. சங். க.) நீதி.யெ.உக. (ச) நீதி. உக.உச. (க) உ.சாமு.யெ.யெ. யோபு.யெ.யெ. ஏரே.உய்.யெ. (யெ) சங்.கச.சஅ.—(சஉ. சங். உ.) சங்.அச.உ. யோவா.எ.கஎ. க.தெச.க.க. (ச) யோபு.கய்.யெ. ஏசா.கய்.உக.

ரிக்குங்கட்டத்தின் களிப்பும் துதியுமுள்ளசத் தத்துடனே தேவாலயத்துக்குப்போய்வந்தேன்: இவைகளை நான் சிந்திக்கும்பொழுது என் மனம் உருகுகின்றது.—என் ஆத்துமாவே, நீ என் விசனப்படுகிறாய்; எனக்குள் ஏன் கலங்குகிறாய்; தேவனைக்காத்துக்கொண்டிரு: இன்னும் அவர் சமூகத்தின் இரட்சிப்புக்களினிமித்தம் அவரைத் துதிப்பேன்.—என் தேவனே, என் ஆத்துமம் எனக்குள்ளேவிசனப்படுகின்றது: ஆதலால் யோர்தான் நதியைச்சார்ந்ததேசத்திலும், எர்மோன் மலையிலும், இரத்தமிற்சார் மலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன்.—உமது அருவிகளின் இரைச்சலினால் ஆழத்தை ஆழம்கூப்படுகின்றது; உமது வெள்ளங்களும் உமது அலைகளுமெல்லாம் என்மேற்புரளுகின்றன.—ஆகிலும் செய்காவா பகவிலே தமதுதயையை எனக்கு அருளிச்செய்வார், இரவில் அவரைத்துதிப்பேன், என் சேவனைத்தரும் என் தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்.—நான் என் கண்மலையாகிய தேவனை நோக்கி, என் என்னைமறந்தீர், நான் என் சத்துருவினால்கெருக்கப்பட்டதுக்கத்துடனே திரியவேண்டுமென்று சொல்லுகிறேன்.—உன் தேவன் எங்கேயென்று என் சத்துருக்கள் நாடோறும் என்னுடன் சொல்லி என்னைநிந்திப்பது, என் எழும்புகளை நொறுக்குகிறதோபால இருக்கின்றது.—என் ஆத்துமாவே, என் விசனப்படுகிறாய், எனக்குள் ஏன் கலங்குகிறாய்; தேவனை நோக்கிக்காத்துக்கொண்டிரு: இன்னும் நான் என்முகத்திற்கு இரட்சிப்பைச்செய்கிறவரும், என் தேவனுமாயிருக்கிறவரைத்துதிப்பேன்.

சு. ச. சங்கீதம்.

க. தாலீது தேவாலயத்துக்குத்திரும்பிவருஞ்சமயத்தில் களிப்புடனே தேவனைத்துதிப்பேனென்று தீர்மானித்தல். இ. தேவனை நம்புவதற்குத் தன்னைத்தேற்றல்.

தேவனே, என் நியாயத்தை விசாரித்து, குரூரமான சாகியாருடன் எனக்குண்டான வழக்கை நடத்தும்: கபடமும் அநியாயமுமுள்ள மனுஷனுக்கு என்னைத்தப்புவியும்.—நீர் என் வல்லமையின் தேவன்: என் என்னைத் தள்ளிவிடுகிறீர், சத்துருவினால் கெருக்கப்பட்டு என் நான்துக்கத்துடன் திரியவேண்டும்.—உமது ஓளியையும் சத்தியத்தையும் அனுப்பியருளும்: அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த மலைக்கும் உமது வாசல்தலங்களுக்குக் கொண்டுபோய் விடக்கடவன.—அப்பொழுது நான் என் தேவனுடைய வேதிகையினிடத்திற்கும், எனக்குப் பரமானந்தந்தருகிற வந்துவாகிய தேவனிடத்திற்கும்போவேன்: தேவனே, என் தேவனே, உம்மைக் கின்னரத்தைக்கொண்டுதிப்பேன்.—

என் ஆத்துமாவே, என் விசனப்படுகிறாய், எனக்குள் ஏன் கலங்குகிறாய்; தேவனை நம்பிக்காத்துக்கொண்டிரு: இன்னும் என்முகத்திற்கு இரட்சிப்புச்செய்கிறவரும் என் தேவனுமாயிருக்கிறவரைத்துதிப்பேன்.

சு. ச. சங்கீதம்.

சபையார்புலம்பல்: அவர்கள் பிரார்த்தித்தல்.

போதகந் செய்யும் பொருட்டுக் கோராகின்புத்திரி லுள்ள பாடகத்தவலவனிடத்தில் ஓப்பிக்கப்பட்ட சங்கீதம்.

தேவனே, நீர் பூருவகாலத்தில் உமது கையினால் அந்நியரைத்தூர்த்தி, எங்கள் பிதாக்களைநாட்டி, சனங்களைத்தூயரப்படுத்தி அவர்களைத்தள்ளிவிட்டு, நீர் எங்கள் பிதாக்களுடைய நான்களில் நடப்பித்தகிரியை இன்னதென்று, எங்கள் பிதாக்கன்சொல்ல, நாங்கள் எங்கள் காதினால் கேட்டிருக்கிறோம்.—அவர்கள் தங்க்க் கட்டிஇலத்தேசத்தைவசப்படுத்தவில்லை; அவர்களுடையபுயமும் அவர்களை இரட்சிக்கவில்லை. நீர் அவர்கள்மேற்பிரியமாயிருந்தபடியால் உமது வலக்கரமும், உமது புயமும், உமது முகப்பிரசன்னமுமே அவர்களை இரட்சித்தன.—தேவனே, நீரே என் இராசா: யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டினாயிடும.—பின்பு நாங்கள் உம்மால் வங்களுடைய சத்துருக்களைக்கோலியெயிலேவை: எங்களுக்கு வி ரோதமாயெழும்புகிறவர்களை உமது நாமத்தை முன்னிட்டிக் கீழேயிதிப்போம்.—நான் என்வில்லை நம்பேன், என்கட்கம் என்னை இரட்சிக்கமாட்டாது.—நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்தீர், எங்கள் பகைவரை வெட்கப்படுத்தினீர்.—நாடோறும் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவோம், உமது நாமத்தை நித்தமுந்துதிப்போம். சேலா.—நீர் எங்களைத்தள்ளி விடக்கப்படுத்தினீர்: எங்களுடையசேனைகளுடன்செல்லா திருக்கிறீர்.—நாங்கள் எங்கள் சத்துருக்களுக்குப் புறங்காட்டுமபடிசெய்கிறீர்: எங்களுடைய பகைவர் தங்களுக்காக எங்களைக்கொள்ளையிடுகிறார்கள்.—நீர் எங்களை ஆடுகளைப்போல் இரையாக ஒப்பித்து, அந்நியருக்குள்ளே சிதறப்பண்ணினீர்.—நீர் உம்முடைய சனங்களைக் கிரயயில்லாமல் விடுகிறீர், அவைகளுடைய விலையினால் உமக்குப் பல்லினில்லை.—எங்கள் அயலார் நிந்திக்கவும், எங்கள் சுற்றுப்புறத்தார்பரிசாசஞ்செய்து இகழவும், எங்களைவைக்கிறீர்.—நாங்கள் அந்நியருக்குள்ளே பழிமொழியாயிருக்கவும், சனங்கள் தலை துலக்கவும் எங்களைவைக்கிறீர்.—நிந்தித்துத் துஷணிக் கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருக்களினிமித்தமும், பழிவாங்குகிறவனினிமித்தமும், நாடோறும் என் கலக்கம் எனக்குமுற்படுகின்ற

(இ) சங்.சு.சு. புல.க.உ.ச. (க) சங்.நா.க.க. (எ) எரே.ச.உ.ய. சங்.அ.அ. ஏ. யோ.அ.உ.க. (அ) உபா.உ.அ.அ. (க) சங்.க.அ.க. (ய) யோவே.உ.ய.எ. மீகா.எ.ய.—(சு. சங். உ.) சங்.உ.அ.எ. சங்.ச.உ.க. (க) சங்.ச.ய.ய.க. (இ) சங்.ச.உ.இ.ய.க.—(சு. சங். க.) யாத்.ய.இ.ய.அ. (உ) யாத்.ய.உ.உ.க.உ.எ. (க) உபா.அ.ய.எ. யோச.உ.ச.ய.உ. (எ) சங்.ச.ய.ய.ச. (அ) சங்.க.ச.உ. (ய) லேலி.உ.க.ய.எ. யோச.எ.அ.ய.உ. (ய) ரோ.அ.க.க. உபா.உ.அ.க.ச. (ய) உ.ச.ச. இ.உ.க.ச. எரே.ய.இ.ய.க. (ய) உபா.உ.அ.க.எ. (ய) எரே.உ.ச.க. உ.இரா.ய.க.உ.ச.

யக, யெது;-வெட்கம் என்முதகத்தை மூடுகின்றது.-இவைவெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், நாங்கள் உம்மைமறக்கவில்லை; உமது உடன்படிக்கையை நாங்கள் மீறவில்லை.—நீர் எங்களைவெவியசுருப்பங்களுள்ளஸ்தானத்தில் நசுக்கி, மரணநிழலிகளில் எங்களை மூடியிருந்தும்;-எங்கள் இருதயம் பின்வாங்குவதில்லை, எங்கள் நடைகள் உமதுபாதையை விட்டுவிலகுவதில்லை.—நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நிய தேவனிடத்தில் எங்களைக்கொண்டீட்டினோமாகில்,- உமது தேவன் அதை ஆராய்ந்துவிசாரிக்கமாட்டாரா; இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிவாரே.- உமது நிமித்தம் நாங்கள் நாடோறும் கொலைசெய்யப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல் உக எண்ணப்பட்டிருக்கிறோம்.-ஆண்டவரே, விழித்துக்கொள்ளும், ஏன் நித்திரைசெய்கிறீர்; எழுந்தருளும், சதாகாலமும் எங்களைத் தள்ளிவிடாது உசு திரும்.—நீர் ஏன் உமது முகத்தை மறைத்து, எங்களுக்கு நெரிட்ட உபத்திரவத்தையும் நெருக்கத்தையும் மறந்து விடுகிறீர்.-எங்கள் ஆத்தமம் தரைமட்டுநீர்த்துநீருக்கின்றது: எங்கள் வயிறு தரையோடே ஒட்டியிருக்கின்றது.—எங்களுக்குத் துணையாய் எழுந்தருளும், உமதுதையினிமித்தம் எங்களைவிடுவித்தருளும்.

சுரு. சங்கீதம்.

கிறிஸ்துவின்செளந்தரியத்தையும், சயத்தையும், இராச்சியத்தையும், நீர்க்கதாரிசனமாய்வருணித்தல்.

ஞானத்தையும் நேசத்தையும் வருணிக்கும்படி வேண்டினமென்னும் வாத்தியத்தில் வாசிக்கும்பொருட்டு, கோராசின் புத்திரரிலுள்ள பாடகத்தலைவனிடத்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம்.

என்னுள்ளம் உத்தமப்பொருளினால் பொங்க, நான் இராசாவைக்குறித்து வருணித்ததைவசனிக்கிறேன்.-என்நாவு துரிதமாயெழுதுகிறவனுடைய எழுதுகோல். நீர்மனுபுத்திரரிலும் செளந்தரியமுள்ளவர்: உம்முடைய உதடுகளில் அருள் ஊற்றப்பட்டிருக்கின்றது: அதினிமித்தந் தேவன் என்றும் உம்மை ஆசீர்வதிக்கிறார்.-பராக் கிரமசாலியே, நீர் உமக்குமேன்மையும் மகிமையுமாக உமது கட்டகத்தை உமது அரையில் கட்டிக்கொள்ளும்.—சத்தியம், தாழ்மை, நீதியென்னும் இவைகள் நிமித்தம் மகிமையுடன் வாகனமேறிச் சென்று செயல்கொள்ளும்; உமது வலக்கரம் அதிசயங்களை உமக்குவிளக்கும்.—இராசாவின் சத்துருக்களுடைய நெஞ்சத்தில் உமது அம்புகள்கூர்மையாயிருப்பதினால், சனங்கள் உமக்குக்கீழே விழு வார்கள்.—தேவனே, உமது சிங்காசனம் என்றுமுள்ளது: உமது இராசரிக்கின்கோல் செவ்

கோல்.—நீர் நீதியை விரும்புகிறீர், அநியாயத்தை எவறுக்கிறீர்: ஆதலால் தேவன், உம்முடைய தேவன், உமது தோழரிலும் உமக்கு ஆனந்தத்தைத்தினால் அபிவேகம்பண்ணினார்.-யானைத் தந்த அரமனைகளினின்றவந்த உமது வல்திரங்களில் சகந்தம் வீசுகின்ற வெள்ளைப்போளம், கரிய போளம், இலவங்கப்பட்டை என்னுமிவைகள் உம்மைக்களிகூரப்பண்ணும்.—இராசகுமாரத்தின்கள் உமது பிரதானஸ்திரிகளுக்குள்ளிருக்கிறார்கள்: ஒப்பீரின் பொன்னினால் சிங்காரிக்கப்பட்ட இராசாத்தி உமதுவலப்பாரிசத்திலிருந்திருக்கிறார்.-மகனே, கேள், செவியைச்சாய்த்துச் சிந்தித்துக்கொள்; உன்சனத்தையும் உன்பிதாவின் குடும்பத்தையும் மறந்துவிடு.—இராசா உன்செளந்தரியத்தில் மிகவும் பிரியப்படுவார்: அவரே உன் ஆண்டவர்; அவரையே நமஸ்காரம் பண்ணு.—நீரின் குடும்பமாரத்தி காணிக்கை கொண்டவருவான்; ஐசுவரியமுள்ள சனங்களும் உமது தயையை வேண்டுவார்கள்.—உள்ளத்தில் இராசகுமாரத்தி பூரணமகிமை யானவன்: அவன் உடைவிசுத்திர பீதாம்பரம்.—சித்திரத்தையலாடையைத்தரித்து இராசாவினிடத்திற்குக் கொண்டுவரப்படுவான்: அவளுக்குப்பின்னாக செல்லும் அவளுடைய தோழி மாறாகிய கன்னியர்கள் உன்னிடத்தில் கொண்டுவரப்படுவார்கள்.-அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடு கொண்டுவரப்பட்டு, இராச அரமனையில் பிரவேசிப்பார்கள்.—உன்பிதாக்களுக்குப்பிரதியாக உன் பிள்ளைகள் இருப்பார்கள், நீ அவர்களைப் பூயியெங்கும் அதிபதிகளாக ஏற்படுத்தலாம்.-நான் உனது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் நினைக்கும்படி செய்வேன்: அதினால் சனங்கள் இடைவிடாமல் சதாகாலங்களிலும் உன்னைத்துதிப்பார்கள்.

சுரு. சங்கீதம்.

தேவன் பத்தருக்குத் தஞ்சமெனக்கூறல்.

அலாமோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்கும் பொருட்டு, கோராசின் புத்திரரிலுள்ள பாடகத்தலைவனிடத்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம்.

தேவனே நமக்குப்புக்கவிடம், வல்லமை, ஆபத்துக்காலத்தில் மிகவுஞ் சமீபமானதுணை.—ஆதலால் பூமி நிலைபேர்ந்தாலும், மலைகள் சமுத்திரமத்தியில்தள்ளப்பட்டாலும், அதின்சலங்க்கொந்தளித்துப்பொங்கி, அதின் பெருக்கத்தினால் மலைகள் அகிரந்தாலும், நாம் பயப்படோம். சேலா.—நதியின் நீரோட்டங்கள், சருவத்துக்குமேலானவரின் வாசல்தலைவர்கள் பொருந்திய பரிசுத்தஸ்தானமாகிய தேவனுடைய நகரத்தைச் சந்தோஷப்படுத்துகின்றன.—தேவன் அதின்மத்தியிலிருக்கி

(ய) ஏசா.கச.யக. சங்.உக.ச. (கக) யோபு.உக.யக. (உ) யோபு.யக.யக. சங்.கஅ.கக. (உக) யோபு.கக.யச. சங்.கக.க. ஏரே.யெ.ய. (உஉ) ரோ.அ.கக. (உச) யோபு.யக.உச. (உரு) சங்.யக.உரு.—(சரு) சங். உ. ஓரக். ச.உஉ. (க) ஏசா.சக.உ. எபி.ச.யஉ. வெளி.க.யக. வெளி.யக.யரு. ஏசா.கக. (ச) வெளி.க.உ. (ச) சங்.கக. உ. எபி.க.அ. (எ) சங்.கக.ரு. ஏசா.கக.க. க.இரா.க.கக.சய. (யக) சங்.கரு.க. ஏசா.ரு.சரு. (யஉ) சங்.எஉ.ய. ஏசா.சக.உக. (யக) வெளி.யக.எ.அ. (யக) க.பேதுரு.உ.க. வெளி.க.க. (யஎ) மல்.க.யக.—(சசு. சங். க.) சங். கக.உ. உபா.ச.எ. சங்.சரு.யஅ. (க) சங்.கக.கச. மத்.எ.உரு. (ச) சங்.சஅ.க.அ. ஏசா.கய.யச. (ரு) உபா.உக. யச. ஏசா.யஉ.சு. யோவே.உ.உஎ.

ரூர்; அது அசையாது: விடியற்காலம் வர அதற்குச் சகாயஞ்செய்வார்.—புறத்தேசத்தார் கலகம்பண்ண இராச்சியங்கள் அசைந்தன: அவர்சத்தமிடப் பூமி கரைந்து போயிற்று.—சேனாபதியாகிய யெகோவா நம்மோடேயிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமது உயர்ந்தபுகவிடம். சேலா.—பூமியில் அழிவுகளைச் செய்கிற யெகோவாவின் கிரியைகளைவந்து பாருங்கள்.—பூமியின் கடை எல்லைவரைக்கும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஓடிக்கிறார், ஈட்டியையமுறிக்கிறார், இரத்தங்களை அக்கினியினால் தகிக்கிறார்.—நானே தேவன்: புறத்தேசத்தாருக்குள் உன்னதமாயிருப்பேன், பூமியிலெங்கும் உன்னதமாயிருப்பேன். இதை உணர்ந்து அமைதியாயிருங்கள்.—சேனாபதியாகிய யெகோவா நம்மோடேயிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமது உயர்ந்தபுகவிடம். சேலா.

சன. சங்கீதம்.

தேவனுக்கமைந்து அவரைக்கீர்த்தனம்பண்ணுவது கடமையென்காட்டல்.

கோராசின் புத்திரரிலுள்ள பாடகத்தலவலனித்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம்.

சனங்களே, நீங்களெல்லாரும் தேவனுக்கு முன்பாகக்கைகொட்டி, ஆனந்த முழக்கத்தோடே ஆரவாரம்பண்ணுங்கள்.—சருவத்துக்குமேலான யெகோவா பயமுறுத்துகிறவர்; பூமி முழுவதற்கும் மகா இராசா.—சனங்கள் நமக்கு வசமாகவும், புறத்தேசத்தார் நமதுகாலின்மீழாகவுஞ்செய்வார்.—நமதுபிரியமுள்ள யாக்கோபின் உத்தம தேசத்தை நமக்குச்சுத்தரமாகத் தெரிந்தளிப்பார். சேலா.—தேவன் ஆரவாரத்தோடும், யெகோவா எக்காணசத்தத்தோடும் எழுந்தருளினார்.—தேவனைப்பாடுங்கள், பாடுங்கள்: நமது இராசாவைப்பாடுங்கள், பாடுங்கள்.—தேவன் பூமிமுழுவதற்கும் இராசா: தெளிந்தபுத்தியுடன் அவரைப்பாடுங்கள்.—தேவன் புறத்தேசத்தாரை அரசாளுகிறார்: தேவன் தமதுபரிசுத்தசிக்காசனத்தில் வீற்றிருக்கிறார்.—சனங்களின் அகிப்புகள், ஆபிரகாமின் தேவனுடைய சனங்களாகக்கூடியிருக்கிறார்கள்: பூமியின்கேடகங்கள் தேவனுடையவைகள்: அவர்மிகவும் உயர்ந்தவர்.

ச.அ. சங்கீதம்.

சபையின் மகிமையும் ஆனந்தமுங்கூறல்.

கோராசின் புத்திரரிடத்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம் யெகோவா மகத்துவமானவர், நமது தேவனுடைய பரிசுத்த மலையாகிய தமது நகரத்தில் மிகவுந்துதிக்கப்பட்டதக்கவர்.—மகாராசாவின் இராசதானியிருக்கிற வடதிசையிலுள்ள சீயோன்

மலை, தேசமுழுவதற்கும் மகிழ்ச்சிதரும் அழகிய விசேஷஸ்தானம்.—அதின்மாளிகைகளிலே தேவன் உயர்ந்த புகவிடமாய் விளங்குகிறார்.—பாருங்கள், இராசாக்கள் ஏகமாய்க்கூடிக்கடந்து போனார்கள்.—அதைக்கண்ட பொழுதுபிரயித்துக்கலங்கிவிரைத்தோடினார்கள்.—அங்கே நடுக்கம் கொண்டு, பிரசவஸ்திரியைப்போல வேதனைப்பட்டார்கள்.—நீர், கீழ்காற்றினால் தர்ஷிஷின்சுப்பல்களை உடைக்கிறீர்.—நமது தேவனுடைய நகரத்தைக்குறித்து நாம் கேள்விப்பட்டபடியே, சேனாபதியாகிய யெகோவாவின் நகரத்திற்கண்டோம்: தேவன் சதாகாலமும் அதைஸ்திரரப்படுத்துவார். சேலா.—தேவனே, உமது ஆலயத்தின் மத்தியில் உமது அணுகிரகத்தைக்குறித்துச் சிந்தித்துக்கொண்டோம்.—தேவனே, உமது நாமத்துக்கேற்ற உமது புகழ்ச்சி பூமியினெல்லைவரைக்குஞ்செல்லும்: உமது வலக்கரம் நீதியினாலே பூரணப்பட்டிருக்கின்றது.—உம்முடைய நியாயத்தீர்ப்புகளைக்குறித்துச் சீயோன் மலைமகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.—சீயோனைச்சுற்றி, அதைவளைந்து, அதின்கோபுரங்களை எண்ணுங்கள்.—அதின் பலத்தமதில்கள்மேற் சிந்தைவைத்து, அதின் அரமனைகளை உற்றுப்பார்த்து, நீங்கள் பின்வருஞ்சுத்தியாருக்கு அறிவியுங்கள்.—இந்தத் தேவன் சயசதாகாலமும் நம்முடைய தேவனாகி, மரணபரியந்தம் நம்மைநடத்துவார்.

ச.கூ. சங்கீதம்.

இவ்வுலகவாழ்வு அறிந்தியமென்காட்டல்.

கோராசின் புத்திரரிலுள்ள பாடகத்தலவலனித்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம். சனங்களே, நீங்களெல்லாரும் இதைக்கேளுங்கள்.—சிறியோரும் பெரியோரும், செல்வரும் தரித்திரருமாகிய உலகத்தாரே, செவ்வகொடுங்கள்:—என்வாயினால் ஞானத்தைவசனிப்பேன்; என்மனோசின்தனை புத்தியுள்ளதாகும்.—கிருஷ்டாந்தவாக்குக்கு என்மெலியைச்சாயப்பேன்: கின்னரத்தில் என் மறைபொருளை வெளிப்படுத்துவேன்.—தங்கள் செல்வத்தை நம்பி, தங்கள் மிகுந்த ஐசுவரியத்தினாலே பெருமை பாராட்டுகிற,—என் பகைவரின் தீங்கு என்னைச் சூழ்ந்து கொள்ளும் ஆபத்துக்காலத்தில் நான் பயப்படவேண்டியதென்ன.—அவர்களில் ஒருவனுந் தன் சகோதரனை மீட்டுக்கொள்ளமாட்டான்.—தங்கள் ஆத்தமத்தை மீட்டுக்கொள்வது மிகவும் அருமை, அது ஒருபொழுதும் நடவாது.—ஆதலால் அவன் அழிவைக்காணும் என்றென்றைக்குஞ் சீவித்திருக்கும்படி, ஒருவனும் அவனிடத்தம் மீட்கும்பொருளைத் தேவனுக்குக் கொ

(க) சங்.உ.க. யோச.உ.க.உச. (க) ஏசா.உ.ச. (ஐ) ஏசா.உ.க.யெ. (சன. சங். க.) ஏசா.௧௦.யெ. (உ) உபா.௭.உ.க. மல்.க.யெ. (க) சங்.ய.அ.சன. (ச) க.பேதுரு.க.ச. (இ) சங்.க.அ.உ.ச.உ.இ. (எ) சக.யெ.க. க.கொரி.யெ. ௧௦.யெ.க. (அ) சங்.க.க.க. வெளி.யெ.க.க. (க) ரோ.ச.யெ.க.யெ.—(ச.அ. சங். க.) சங்.ச.க.ச. ஏசா.உ.உ.க. (உ) சங். ௧௦.யெ. புல.உ.யெ. தானி.அ.க. மத்.௧௦.க.௧௦ (ச) உ.சாமு.யெ.க. (க) யாத்.யெ.யெ. ஒளி.யெ.யெ. (எ) எசே.உ.௭. உ.க. (அ) ஏசா.உ.உ. மீகா.ச.க. (ய) உபா.உ.அ.௧௦. மல்.க.யெ.யெ. (யெ) ஏசா.௧௦.யெ.க.—(ச.க. சங். ச.) மத்.யெ.க.௧௦. (இ) யோபு.க.க.உ.ச.உ.இ. மாற்.யெ.உ.ச. க.தீமோ.க.யெ. (அ) யோபு.க.க.யெ.யெ. (க) சங்.அ.க.ச.அ. மத்.யெ.உ.க. ௧௦௦௬

வ) இக்கமாட்டான்.—அஞ்ஞானியும் மிருகத்தன்மையுள்ளவனும் மாத்திரமா, ஞானிகளும் இறந்தபிந்தி, தங்கள் செல்வத்தை மற்றவர்களுக்கு விடுகிறார்கள்; இது அவனுக்குத்தொரியும்.—தங்கள் வீடுகள் சதா காலங்களிலும், தங்கள் வாசஸ்தலங்களில் எல்லாத் தலைமுறைகளிலும் நிலைநிற்கும் என்பதே அவர்களுடைய அபிப்பிராயம்; அவர்கள் நிலங்களுக்குத் தங்கள் நாமங்களை யிடுகிறார்கள்.—ஆனாலும் மனுஷன் மகிமையிலே நிலைநிலான்: அழிந்துபோகிற மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.—அவர்களுடைய இந்த நடக்கை புத்தியினமாயிருந்தும், அவர்கள் சந்தியார் அவர்கள் வாக்குகளிற் பிரியப்படுகிறார்கள். சேலா.—ஆடுகளைப் போல் அவர்கள் மரித்தோர் ஸ்தலத்தில் அடக்கப்பட்டிருக்கிறார்கள்; மரணம் அவர்களைப் பட்டிசும்; விடியற்காலத்தில் நீதிமான்கள் அவர்களை ஆளுவார்கள்; மரித்தோர் ஸ்தலமாகிய அவர்கள் வாசஸ்தலத்தில் அவர்கள் சென்றதரியம் ஒழிந்துபோகும்.—ஆனாலும் தேவன் மரித்தோர் ஸ்தலத்தினின்றி ஏன் பிராணனை மீட்டுவதற்கொண்டவார்: சேலா.—ஒருவன் செல்வத்தைப்பெறும் பொழுதும், அவன் குடும்பத்தின் மகிமை விருத்தியடையும் பொழுதும், நீ விசனப்படவேண்டாம்;—அவன் மரிக்கும் பொழுது ஒன்றுக் கொண்டுபோவதில்லை: அவன் மகிமை அவனுக்குப் பின் செல்ல மாட்டாது.—அவன் உயிரோடிருக்கையில் தன்னைத்தான் புகழ்ந்துகொண்டான்: நீ உன் மகிமையை நாடினால் சனங்கள் உன்னை வாழ்த்துவார்கள்.—அவன் தன்பிதாவமிசத்தாரைச் சேருவான்; அவர்கள் ஒருபொழுதும் ஒளியைக்காணார்கள்.—உவ மகிமை பெற்றிருந்தும் அறிந்துகொள்ளாத மனுஷன் அழிந்து மிருகங்களுக்குச் சமமாவான்.

ருயி. சங்கீதம்.

க. யெகோவா நியாயம் விசாரித்தல்: எ. பவிகளிலும் பத்தி உத்தமமெனக்காட்டல்: டிசு. பாலிகளைக்கண்டித்தல்.

ஆசாப்பின் சங்கீதம்.

தேவாதி தேவனுடைய யெகோவா பேசி, ஞரியன் உதிக் கிறதிகைசொடங்கி அந்தமிக்கிற திகைசுவரைக்குமுள்ள பூயியை வரவழைக்கிறார்.—பூரணசெளந்தரியமுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.—நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிருக்கமாட்டார்: அவருக்குமுன் அக்கினி எரியும், மிருகப்பெருங்காற்று அவரைச் சூழ்ந்துவிடும்.—அவர்தம்முடைய சனங்களுக்கு நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்படி உயரத்திலிருந்து வானங்களையும் பூயியையும் அழைக்கிறார்.—பவியினல் என்னோடே உடன்படிக்கை

செய்த என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் ஏகமாய்க்கூட்டுங்கள்.—வானங்கள் அவருடைய நீதியை விளக்கும்: தேவனே நியாயாதிபதி: சேலா.—நான் பேசுவேன், என்சனங்களை, செவிகொடுங்கள்; இலரவேலே, உன்னைக் குறித்துச் சாட்சியிலேவன்: நாளை தேவன், உன் தேவன்.—என்சமுதத்தில் நீ நித்தமுமிடுகிற பவிகளினிமித்தமும், உன்தகனபவிகளினிமித்தமும் நான் உன்னைக் கடிந்துகொள்ளமாட்டேன்.—நான் உன்வீட்டினின்றி காணையையும், உன் தொழுவங்களினின்றி ஆட்டுக்கடாக்களையும் வாங்கமாட்டேன்.—எல்லாக்காட்டுமிருகங்களும், ஆயிரமலைகளின்மேல்திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.—மலைகளிலுள்ள எல்லாப்பறவைகளையும் அறிந்திருக்கிறேன்: வெளியிலுள்ள எல்லாமிருகங்களும் என்னுடையவைகள்.—ஏய உனக்குப்பரியுண்டானால் உனக்குச்சொல்லமாட்டேன்.—பூமண்டலமும் அதிலுள்ள சமஸ்தவஸ்துக்களும் என்னுடையவைகள். நான் எருதுகளின் மாமிசம் பூசிப்பேனா; ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனா.—தேவனுடைய சமுதத்தில் ஸ்தோத்திரத்தைச் செலுத்தி, சருவத்திற்குமே லானவருக்கு உன்சங்கற்பங்களை நிறைவேற்று.—ஆபத்துக்காலத்தில் என்னைநோக்கிக் கூப்பிடுகிறான் உன்னை விடுவிப்பேனா, நீ என் மகிமையைப் பிரகாசிக்கப்பண்ணுவாயென்றார்.—தேவன் உன்தன்மாரிக்களை நோக்கி, நீ என்விதிப்பிரமணங்களைத்தொரிவிப்பதற்கும், என் உடன்படிக்கையை உன்வாயில் எடுப்பதற்கும் உனக்கென்ன நியாயம்.—நீ உபதேசத்தைவெறுக்கிறாய், என்வர்க்கு நானே உனக்குப்பின்னாகத் தள்ளிவிடுகிறாய்.—நீ யுத்திருடனைக்கண்டு அவனோடிசைந்தாய், விபசாரரோடும் பங்குபெற்றாய்.—உன்வாயினால் தீமொழி பேசிவருகிறாய், உன் காவலஞ்சகத்தைப்பிணைக்கின்றாய்.—நீ இருந்து உன் சகோதரனுக்கு விரோதமாகப்பேசுகிறாய்; உன் மாதாவின்புத்திரனை நிந்தனப்பண்ணுகிறாய்.—இவைகளை நீ செய்த உபநாள் மவுனமாயிருந்தேன்; அதினால் நானும் உனக்கொப்பாயிருக்கிறேன் என்று நீ நினைத்தாய்: நான் உன்னைக் கடிந்துகொள்வேன், எல்லாவற்றையும் உன்கண்ணுக்குமுன் வரிசையாய் நிறுத்துவேன்.—தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நான் உங்களைப்பீறிப்போடுவேன், ஒருவனும் உங்களை இரட்சியான்.—தோத்திரத்தைச் செலுத்துகிறவன் உன்னைக்கனம் பண்ணுகிறான்: சன்மாரிக்கத்தை நாடுகிறவனுக்குத் தேவன் தரும் இரட்சிப்பை வெளிப்படுத்துவேனென்றார்.

- (வ) பிர.உ.டிசு. நீதி.டிசு.ச. பிர.உ.யி.டிசு.உச. (யசு) ஆதி.ச.யி.எ. (யஉ) சங்.க.க.டு. (யக) லூக்.யி.உ.உ.யி. (யச) தானி.எ. உஉ. மல்.ச.க. லூக்.உஉ.க.யி. க.கொரி.ச.உ. யோபு.ச.உச. (யக) ஆதி.யி.யி.யி. (உய) பிர.க.யி.க.—(ருயி.சங்.க.) நிதி.க.க.உ. ஏசா.க.க. (உ) உபா.க.க.உ. (க) எண்.யசு.க.டு. தானி.எ.யி.ச.உச. ஏசா.க.உ. மீகா.க.க.உ. (டு) உபா.க.க.க. ஏசா.யி.க.க.யாத்.உச.எ. (ச) சங்.க.எ.க. (எ) யாத்.உயி.உ. (அ) ஏசா.க.யி.க. ஒசி.ச.க. (க) மீகா.க.க. அப்.யி.எ.உ. (யஉ) யாத்.யி.க.க. (யச) ஒசி.யி.ச.உ. எபி.யி.க.யி.க. உபா.உ.க.உச. பிர.டு.ச.யி. (யி) யோபு.உ.உ. உஎ. சங்.க.க.யி.க. சக.யி.க.க. (யி) ரோ.உ.உச.உஉ. நிதி.க.உச. (யி) ரோ.க.க.உ. க.தீமோ.டு.உஉ. (உச) பிர.அ.யி.க.யி.உ. ஏசா.உச.யி. ரோ.உ.ச. சங்.க.யி.அ. (உஉ) யோபு.அ.யி.க. ஏசா.டு.க.யி.க. (உக) ரோ.யி.உ.க. கலா.க.யி.க.

௫௧. சங்கீதம்.

க. தன்பாவத்தினியித்தர் தாவீது துக்கித்துப்புலம் பல்: சு. பரிசுத்தத்துக்காகப்பிரார்த்தித்தல்: யசு. தேவன் பலிகளில்ல, உண்மையிற் பிரியப்படல்: யஅ. சபைக்காகவேண்டல்.

பத்வேபாளிடத்தில் பிரவேசித்தபின்பு அவனிடத்தில் தீர்க்கதரிசியாகிய நாதான் வந்தபொழுது, தாவீது செய்த சங்கீதம்.

தேவனே, உமதுதையின்படி என்மேல் இரங்கும்: உமதுயிருந்த இரக்கங்களின்படி என் அநிக்

உ கிரமங்களைத்துடைத்தருளும்.—என் அநிக் கிரமம் நீங்கும்படி முழுமையும் என்னைக்கழுவும், என்பாவமற என்னைச்சுத்திகரித்தருளும்.—நான் என் அநிக் கிரமங்களை உணர்ந்து சொல்லுகிறேன்: என்பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கின்றது.—உமக்கே விரோதமாக நான் பாவஞ் செய்து, உமது பார்வைக்கு முன் இந்தத்தூர்க்கருமத்தைச் செய்தேன்: ஆதலால் நீர் வாக்குகளிலே நீகிரராயும், நியாயத்தீர்ப்பிலே சுத்தராயும் இருப்பீர்.—பாரும், நான்தூர்க்குணத்தில் உருவாக்கப்பட்டேன், பாவத்தில் என்மாதா என்னைக்கருப்பந்தரித்தான்.—பாரும், நீர் உள்ளத்திலிருக்கிற உண்மையிற் பிரியப்படுகிறீர்: அந்தக்கரணத்தில் எனக்கு ஞானத்தைத் தெரியப்படுத்தவீர்.—ஈசோப்புப்பூண்டினால் என்னைச்சுத்திகரித்தருளும், அதினால் நான் சுத்தனவேன்: என்னைக்கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்தமழையிலும் வெண்மையாவேன்.—சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் நான்கேட்கப்பண்ணும்; அதினால் நீர் நொறுக்கின்ன லும்புகள் களிகூரும்.—நீர் என்பாவங்களுக்கு உமது முகத்தை மறைத்து, என் அநிக் கிரமங்களைல்லாவற்றையும் துடைத்தருளும்.—தேவனே, சுத்த இருதயத்தை எனக்குள்ளே இருஷ்டித்தருளும்; எனக்குள்ளே நிலையான ஆவியைப்புகுதிதாகியருளும்.—உமது சமூகத்தினின்று என்னைத்தள்ளிவிடாதிரும்; என்னிடத்தினின்று உமது பரிசுத்த ஆவியை நீக்காதிரும்.—யெ நீர் தரும் இரட்சிப்பினாலாகுஞ் சந்தோஷத்தைத்திரும்பவும் எனக்குத்தாரும்; உமது உற்சாகமான ஆவியினால் என்னைத் தாங்கிக்கொள்ளும்.—அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிக்கள் உம்மிடத்தில் மனங்கிரும்புபவர்கள்.—தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனாகிய நீரே; இரத்தப்பழிகளுக்கு என்னை நீக்கிவிடும்: அப்பொழுது என்நாவு உமது நீதியைக்கெம்பிரித்துப்பாடும்.—ஆண்டவரே, என் உதகேளைத்திறந்தருளும்; அப்பொழுது என்வாய் யசு உமது துதியை அறிவிக்கும்.—பலியை நீர் விரும்

புகிறதில்லை; விரும்பினால் தருவேன்: தகனபலி உமக்குப்பிரியமுள்ளதல்ல.—தேவனுக்கேற்ற யன்பலி நொறுங்கிய ஆவிதான்: தேவனே, நொறுங்கியதும் நருங்கியதுமான இருதயத்தை நீர்புறக்கணியீர்.—உமது தையின்படி சீயோனுக்கு யஅ நன்மை செய்யும்: யெரூஷலேமின் மதில்களைக்கட்டுவீராக.—அப்பொழுது நீர் தகனபலியும், சயசுருவாங்கதகனபலியுமாகிய நீதியுள்ள பலிகளின்மேல் சந்தோஷப்படுவீர்: அப்பொழுது உமது வேதிகையின்மேற் காளைகளைப்பலியிடுவார்கள்.

௫௨. சங்கீதம்.

தோவேக்கின் தோஷத்தையும் காசத்தையும் தெரிவித்தல். தாவீது அகீமெலெக்கின் வீட்டுக்குவந்தானென்று ஏதோமியனாகிய தோவேக் வந்து வுஷுக்கு அறிவித்த பின்பு போதகஞ்செய்யும் பொருட்டுப்பாடகத்தவலவனிடத்தில் ஒப்பிக்கும்படி தாவீது செய்த சங்கீதம். பலவானாகிய மனுஷனே, தூர்க்கருமத்தில் நீ என்மேன்மைபாராட்டுகிறாய், தேவனுடைய தயை எந்நாளுமுள்ளது.—கூரிய சவுரக்கத்தியைப்போல், கபடுகள் செய்யும் உன்நாவு கேடுகளைச் செய்யப் பார்க்கின்றது.—நன்மையைப் பார்க்கிலும் தீமையையும், பெய்கமையைப் பார்க்கிலும் பொய்மையையும் விரும்புகிறாய். சேலா.—கபடமுள்ள நாவே, நீ சருவசங்காரவாக்கருகளை விரும்புகிறாய்.—தேவன் உன்னை முழுமையுஞ்சுக்கரிப்பார், அவர் உன்னைப்பிடித்து, உன் வாசஸ்தலத்தினின்று பிடுங்கி, சீவனுள்ளோருக்கிடமாகிய பூமியினின்று நிரமூலமாக்கப்பண்ணுவார். சேலா.—நீதிமான்கள் அதைக்கண்டு, இவனே தேவனைத் தனக்கு ஒரு அரணென்று எண்ணாமல் தன் ஐசுவரியப்பெருக்கத்தை நம்பி,—தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன்; இவனைப்பாருங்களைன்று சொல்லி, பயந்து, அவனைக்குறித்து நகைப்பார்கள்.—நான் பச்சையான சீதவிருட்சத்தைப்போலத் தேவனுடைய ஆலயத்திலிருந்து, தேவனுடைய தயையை இடைவிடாமல் சதாகாலமும் நம்புகிறேன்.—நீரே இதைச் செய்தீர், ஆதலால் நான் நித்தமும் உம்மைத்துகிப்பேன்: உமது நாமத்தைக்காத்திருப்பேன்; அது பரிசுத்தவான்களுக்கு நன்றாயிருக்கின்றதே.

௫௩. சங்கீதம்.

பாவிக்குடைய தூர்க்கருமத்தையும் அவர்களுக்கு வருந்துக்கத்தையுந்தெரிவித்தல். போதகஞ்செய்யும் பொருட்டு மகலாத் தென்னும்வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடகத்தவலவனிடத்தில் தாவீது ஒப்பித்த சங்கீதம். தேவனில்லையென்று அஞ்ஞானி தன் சிந்தை

(௫௧. சங். க.) ஏசா.சச.உஉ. கொலோ.உ.யசு. (உ) எபி.கூ.யசு. க.யோவா.க.எ.கூ. வெளி.க.௫. (ச) ஆதி.உ.ய.கூ. லேவி.௫.யகூ. உ.சாமு.யெ.யகூ. ஹக்.யெ.உ.க. ரோ.கூ.ச. (௫) யோபு.யசு.ச. யோவா.கூ.கூ. ரோ.௫.யெ. எபே.உ.கூ. (எ) லேவி.யசு.ச.ச.ச.கூ. எபி.கூ.யகூ. ஏசா.க.யெ.அ. (அ) மத்.௫.ச. (க) ஏரே.யகூ.யெ. (ய) அப்.யெ.கூ. எபே.உ.ய. (யக) ஆதி.ச.யகூ. ரோ.அ.கூ. எபே.ச.கூ.ய. (யெ) உ.கொரி.கூ.யெ. (யச) உ.சாமு.யகூ.யெ. (யகூ) எண்.யெ.உ.எ.கூ. ஏசா.க.யகூ. ஏரே.உ.உ.உ. ஒசி.கூ.கூ. (யெ) ஏசா.௫.எ.யெ. (யகூ) மல்.கூ.கூ.—(௫௨. சங். க.) க.சாமு.உ.க.எ. (கூ) ஏரே.கூ.ச.௫. (௫) நீதி.உ.உ.உ. (எ) யோபு.உ.உ.யகூ. சங்.கூ.எ.கூ.ச. மல்.கூ.௫. சங்.௫.அ.ய. (அ) ஏரே.யகூ.யகூ. ஒசி.யசு.கூ. (கூ) சங்.௫.சு.கூ.—(௫௩. சங். க.) ரோ.கூ.ய.

யுடன் சொல்லுகிறான். அவர்கள் துஷ்டர்கள், அரோசிகமான கருமத்தைச் செய்கிறார்கள்: நன்மைசெய்பவனில்லை.—ஞானவானுந் தேவனைத் தேடுகிறவனும் உண்டோவென்றறியும்படி, தேவன் வானத்தினின்றும் மனுபுத்திரரை உற்றுப்பார்த்தார்.—அவர்கள் எல்லாரும் நெறிதப்பி, ஏகமாய் அசுத்தரானார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனாகிய மில்லை.—ஆகாரத்தைப் புசிப்பதுபோல என்சனங்களைப்படுத்திப்பவர்களாகியதுஷ்டருக்கு அறிவில்லை; அவர்கள் தேவனை நோக்கிப் பிரார்த்தனைபண்ணுகிறதில்லை.—உன்னைவளைந்துகொண்டவனுடைய எலும்புகளைச் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்திலும் மிகவும் பயப்பட்டார்கள்: தேவன் அவர்களை அலட்சியம்பண்ணினபடியால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.—ஆ, இஸரவேலின் இரட்சிப்புச் சீயோனினின்றும் தோன்றினால் நலமாகும். தேவன் தம்முடைய சனங்களைச் சிறைமீட்டும்பொழுது யாக்கோபு சந்தோஷப்படுவான், இஸரவேல் மகிழ்ந்திருப்பான்.

௫௪. சங்கீதம்.

சீப்பூராரினின்றும் தன்னை ரட்சிக்கும்படி தாவீது பிரார்த்தித்தல்.

போதகன் செய்யும்பொருட்டு நீகிதோத் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடகத்தவலவனிடத்தில் தாவீது ஒப்புத்தசங்கீதம். சீப்பூரார்வந்து ஷவுலலநோக்கி, தாவீது எங்கள் மத்தியில் ஒளித்திருக்கிறால்லாவென்று சொன்ன சமயத்தில் செய்யப்பட்டது தேவனை, உமது நாமத்தினால் என்னை இரட்சியும், உமதுவல்லமையினால் எனக்கு நியாயஞ் செய்யும்.—தேவனை, என்விண்ணப்பத்தைக்கேளும்; என்வாய்மொழிகளுக்குச் செவிகொடுத்தருளும்.—அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், துயரப்படுத்துகிறவர்கள் என்பிராணனைவாங்க வகைதேடுகிறார்கள்: தேவன் தங்களுக்குமுன்னிற்கிறென்று அவர்கள் எண்ணவில்லை: சேலா.—பாரும், தேவனை என் துணை: ஆண்டவர் என்பிராணனை ஆதரிப்பவர்களோடேயிருக்கிறார்.—அவர் என்சத்துருக்களின் தீமைக்குப் பிரதிக்ஷய்வார்: உமது சத்தியத்தின்படி அவர்களைச் சேதித்துவிடும்.—யெகோவாவே, உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்: உமதுநாமம் உத்தமம், ஆதலால் அதைத்துதிப்பேன்.—அவர் எனது உபத்திரவங்களைல்லாவற்றையும் நீக்கி என்னைவிடுவித்தார்: என்கண் என்சத்துருக்களைக்கண்டது.

௫௫. சங்கீதம்.

ஆபத்துக்காலத்திலே துஷ்டசனங்களுக்குவிரோதமாய்த் தாவீது பிரார்த்தித்தல்.

போதகன் செய்யும்பொருட்டு நீகிதோத் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடகத்தவலவனிடத்தில் தாவீது ஒப்புத்த சங்கீதம்.

தேவனை, என்பிரார்த்தனைக்குச் செவிகொடுத்தருளும்; நான்விண்ணப்பஞ்செய்யுஞ்சமயத்தில் மறைந்திராதேயும்.—என்மேற்சிறத்தைவைத்து எனக்கு உத்தரந்தாரும்: சத்துருவின் கலகத்தினிமித்தமும் துன்மார்க்கரின் உபத்திரவத்தினிமித்தமும்,—என்துயரத்திலியாகுலப்பட்டுநான் மிகவுலகலங்குகிறேன்: அவர்கள் என்மேல் பாவத்தையேற்றி, குரோதத்தினால் என்னை விரோதிக்கிறார்கள்.—என் இருதயம் எனக்குள்ளேவே துணைப்படுகின்றது: மரணத்தின்பயங்கள் என்மேற்பாய்ந்தன.—பயமும் நடுக்கமும் என்னைப்பிடித்தன, பயங்கரம் என்னை மூடிற்று.—ஆ, புறப்போல் எனக்குச் சிறகுண்டானால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.—நான் திரிந்து தூரத்திற் போய் வளத்திலே தரிப்பேன்: சேலா.—பெருங்காற்றுக்குஞ் சூறைக்கும் விலகித் துரிதமாய்ப் போவேனென்றேன்.—ஆண்டவரே, நீர் அவர்களைப் படுத்தி, அவர்களுடைய நாக்களைப்பிரித்துவிடும்: நகரத்திலேகொடுமையையும் கலகத்தையுங்கண்டேன்.—அவைகள் இரவும்பகலும் அதின் மதில்களின்மேற் சுற்றித்திரிகின்றன: அநியாயமுங்கிலேசமும் அதின்மத்தியிலிருக்கின்றன.—தீங்கு அதின்மத்தியிலிருக்கின்றது: கள்ளமும் மிகவஞ்சகமும் அதின்வீதியைவிட்டுவிலகவில்லை.—என்னைநிந்தித்தவன் சத்துருவல்ல; அப்படியிருந்தால் சகிப்பேன்: எனக்குவிரோதமாகப் பெருமைபாராட்டினவன் என்பகைவனல்ல; அப்படியிருந்தால் அவனுடைய மறைந்திருப்பேன்.—எனக்கு இணையானவனும், என்வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அதைச் செய்தாய்.—நாம் ஏகமாய்க்கூடி இனிதாய் ஆலோசனைபண்ணிவந்தோம், சனக்கூட்டத்துடன் தேவனுடைய ஆலயத்துக்குப்போய்வந்தோம்.—அவர்களுடைய வாசஸ்தலங்களிலும் உள்ளங்களிலுந் தீங்கு இருக்கிறபடியால், சடிதியில் மரணம் அவர்களைப்பிடிக்கும், அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்கள்.—நானோ, தேவனை நோக்கிக்கூப்பிடுவேன்; யெகோவா என்னை இரட்சிப்பார்.—சாயங்காலத்திலும், விடியற்காலத்திலும், மத்தியான்காலத்திலும் நான் தியானம்பண்ணி ஓலமிடுகையில், அவர் என்விண்ணப்பத்தைக்கேட்பார்.—அநேகர் என்னைவிரோதித்தார்கள்: அது அவர் யுத்தத்தினின்றும் என்பிராணனைச் சமாதானத்துடன் விடுவித்தார்.—அனாதியாயிருக்கிற தேவன் என்விண்ணப்பத்தைக்கேட்டு அவர்களைக்கிலேசப்படுத்துவார். சேலா. அவர்களுக்கு விக் கினங்களில்லை, அதினிமித்தம் அவர்கள் தேவனுக்குப்பயப்படுகிறதில்லை.—அவன் தன்னுடன் உயசமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய்த்தன்கையை நீட்டி, தன் உடன்படிக்கையைத்தள்ளிவிட்டான்.—அவனுடைய வாய்மொழிகள் உகவெண்ணெயிலுமிருந்து, யுத்தமே அவன் எண்ணம்:

(உ) சங்.கூ.யூ. (ச) எரே.ச.உஉ. (இ) லேவி.உசு.யௌ.கூ. நீதி.உஅ.க. எசேக்.கூ. (ஓ) (ஓ.சங்.கூ.) ஏசா.கூ.அ.யசு. உசாமு.யசு.எ.அ. (யஉ) சங்.சக.கூ. சங்.கூ.உசு. (யகூ) உசாமு.யகூ.உ. (யகூ) எண்.யகூ.கூ. (யஎ) தானி.கூ.ய. லூக். யஅ.க. அப்.கூ.க. க.தேச.கூ.யெ. (யகூ) உபா.கூ.உஎ. (உய) அப்.யஉ.க. (உச) சங்.உஅ.கூ. நீதி.கூ.சு.

அவன் வாக்குகள் எண்ணெயிலும் மென்மையாயிருந்தும், அவைகள் உருவின கட்டுக்கள் உட்போலிருந்தன.—உன் பாரத்தை யெகோவாவின் மேல்வைத்துவிடு, அவர் உன்னைக் காப்பாற்றுவார்: நீதிமான ஒருபொழுதுந் தன்னாட உக விடார்.—தேவனே, நீர் அவர்களை அழிவாகிய குழியில் இறங்கப்பண்ணுவீர்: இரத்தப்பிரிய ருங்கபடரும் தங்கள் ஆயுளிற்பாதிவரைக்காயினும் இருக்கமாட்டார்கள்; நாளை உம்மை நம்புகிறேன்.

௫௬. சங்கீதம்.

சத்துருவின்று இரட்சைபெறும்படி தாவீது பிரார்த்தித்தல்.

யோனாதீமர் ரேகோகீமென்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படிபாடகத்தலைவனிடத்தில் தாவீது ஒப்பித்த சுவரண சங்கீதம். பெலிஸ்தியர் காத்த நகரத்தில் அவணப்பிடித்த பொழுது செய்யப்பட்டது.

தேவனே, எனக்குத் தயையெய்யும்: மனுஷன் என்னை விழுகப்பார்க்கிறான்; தினமும் யுத்தஞ் செய்து, என்னை உபத்திரவப்படுத்துகிறான்.—என் சத்துருக்கள் நாடோறும் என்னை விழுகப்பார்க்கிறார்கள்: சருவத்துக்குமேலானவரே, எனக்கு விரோதமாக யுத்தஞ்செய்பவர்கள் அநேகர்.—எனக்குப் பயம் நேரிடுகிற பொழுது உம்மை நம்புவேன்.—தேவனைச் சார்ந்து அவர் வாக்கைப் புகழுவேன். தேவன் மேல் நம்பிக்கை வைத்தேன்; பயப்பட்டுடன், மாமிசம் எனக்கென்ன செய்யும்.—எப்பொழுதும் என் வாக்குகளைப்பூர்த்தி செய்கிறார்கள்: எனக்குத்தீங்கு செய்வதே அவர்களுடைய முழு எண்ணம்.—அவர்கள் ஏகமாய்க் கூடி ஒளித்துக்கொள்ளுகிறார்கள், என் பிராணனுக்காகக் காத்திருக்கும்பொழுது என் அடிச்சுவடுகளைத் தொடருகிறார்கள்.—அவர்கள் அக்கிரமத்தினாலே தப்புவார்களா, தேவனே, கோபத்தில் சனங்களைக்கீழேதள்ளிவிடும்.—நீர் என் அலைவுகளை எண்ணுகிறீர்: என் கண்ணீரை உமது துருத்தியிவிடும்: இவைகள் உமது புத்தகத்திலில்லையா.—நான் பிரார்த்தனைபண்ணும்பொழுது என் சத்துருக்கள் புறங்காட்டுவார்கள்: தேவன் என் பட்சத்திலிருக்கிறார்; இது எனக்குத்தெரியும்.—தேவனைச் சார்ந்து அவர் வாக்கைப் புகழுவேன்: யெகோவாவைச் சார்ந்து அவர் வாக்கைப் புகழுவேன்.—தேவனில் நம்பிக்கையாயிருக்கிறேன்: மனுஷர் எனக்குச் செய்வதற்குப் பயப்பட்டுடன்.—உடேவனே, நான் உமக்குச் சொன்ன சங்கற்பங்கள் என்மேலிருக்கின்றன: நான் உமக்கு எல்லாதோத்திரங்களைச் செலுத்துவேன்.—நீர் என் பிராணனை மாணத்திற்குத்தப்புவீர்தீர்: நான் தேவனுடைய சமூகத்தில் சேவனுள்ளோருடைய ஒளியில் நடக்கும்படி, நீர் என் கால்கள் இடறாமல் தப்புவீக்கமாட்டீரா.

௫௭. சங்கீதம்.

ஷவுலின் கையினின்று இரட்சைபெறும்படி பிரார்த்தித்தல்: எ. தேவனைத்துதித்தல்.

அல்தாசெத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடகத்தலைவனிடத்தில் தாவீது ஒப்பித்த சுவரண சங்கீதம். அவன் ஷவுலுக்குத் தப்பிப்போய்க் குகையிலிருந்த சமயத்தில் செய்யப்பட்டது.

தேவனே, எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்: என் ஆத்தமம் உம்மைச் சார்ந்து கொள்ளும்: ஆபத்து நீங்குமளவும் உமது சிறகுகளின் கிழலாகிய சார்பிலிருப்பேன்.—சருவத்துக்குமேலான தேவனும், எனக்கு எல்லாவற்றையும் நிறைவேற்றுகிற தேவனுமாயிருக்கிறவரை வேண்டிக்கொள்வேன்.—என்னை விழுகப்பார்க்கிறவனுடைய நிந்தையினின்று என்னை விடுவீர்: என்னைப்பாட்டு, அவர் வானத்தினின்று கைகீட்டுவார். சேலா. தேவன் தமது தயையையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவார்.—என் ஆத்தமம் சிங்கங்களுக்குள்ளே இருக்கின்றது: அக்கினியை வீசுகிற மனு புத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளையும் அம்புகளையும் போலவும், அவர்கள் நாவு கூரிய கட்டுகளைப்போலவும் இருக்கின்றன.—தேவனே, வானங்களுக்குமேலாய் உயர்ந்தருளும், பூமியு முழுவதின்மேலும் உமது மகிமைபிரகாசிக்கப்பண்ணும்.—அவர்கள் என் கால்களை அகப்படுத்துகிறதற்குக் கண்ணிவைத்திருக்கிறார்கள்; என்னைத் தளர்ந்துபோயிற்று: எனக்காக அவர்கள் வெட்டின குழியில் அவர்களே விழும்பார். சேலா.—தேவனே, என் இருதயம் உறுதியாயிருக்கின்றது; என் இருதயம் உறுதியாயிருக்கின்றது: நான் பாடித்துதி செய்வேன்.—என் மகிமையே விழித்துக்கொள்; வீணையே, சின்னரமே, விழித்துக்கொள்ளுங்கள்: நானே அதிகாலையிலே விழிப்பேன்.—ஆண்டவரே, சனங்களுக்குள் உம்மைக் கீர்த்தனம் பண்ணுவேன்: தேசத்தாருக்குள் உமது காமத்தைப்பாடுவேன்.—வானங்கள் பரியந்தம் உமது தயையும், மேகங்கள் பரியந்தம் உமது சத்தியமும் உயரமுள்ளன.—தேவனே, வானங்களுக்குமேலாய் உயர்ந்தருளும்: பூமியு முழுவதின்மேலும் உமது மகிமைபிரகாசிக்கப்பண்ணும்.

௫௮. சங்கீதம்.

பாரபட்சமுள்ள நீதிபதிகளின் தோஷமும் நாசமுந் தெரிவித்தல்.

அல்தாஷு கேத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடகத்தலைவனிடத்தில் தாவீது ஒப்பித்த சுவரண சங்கீதம்.

மனுபுத்திரரே, நீங்கள் மவுனமாயிருக்கையில் நீதியைப் பேசுகிறீர்களா: நியாயமாய்த் தீர்ப்புக் கொடுக்கிறீர்களா.—மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; தேசத்தில் உங்கள் கைகளின் கொடு

(உஉ) சங்.கௌ.௩. மத்.க.உ.௨. ஓக்.உ.உ.உ.உ. க.பே.துரு.௩.௭. (உ௩) யோபு.௩.௩.௨. நீதி.௩.௭. பிர.௭.௩.௭.— (௩௧) சங். ச.) சங்.யா.௮.௬. ஏசா.௩.௬. எபி.௩.௬. (௮) மல்.௩.௩. (௯) ரோ.௮.௬. (௧௦) சங்.யா.௩.௮.— (௧௧) சங். க.) சங்.௩.௬. ஏசா.௨.௩.௩. (௧௨) சங்.ச.௩.௩. (௧௩) நீதி.௩.௩.௩. சங்.௩.௩.௩. (௧௪) சங்.௩.௬. (௧௫) சங்.௩.௬. (௧௬) சங்.௩.௬.— (௧௭) சங். உ.) ஏசா.௩.௬.

௩ மையை நிறுத்தக்கொடுத்திரீர்கள்.—துன்மார்க்கர் சென்மமுதல் நெறிதப்பி நடக்கிறார்கள்: பிரசவித்ததுமுதற்கொண்டு பொய்சொல்லத்திரிசிரீர்கள்.—அவர்கள் விஷம் சருப்பத்தின்விஷம் போலிருக்கின்றது.—பாம்பாட்டிகளும் வந்தையான ஸ்தம்பனவித்தைக்காரரும் சொல்லுகிற தீட்சையின் சந்தத்திற்குச்செவிகொடாமல் தன் காதை அடைக்கிற செவிடான விரியன்பாம் பைப்போலிருக்கிறார்கள்.—தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்தாவிடும்: யெகோவாவே, சிக்கக்குட்டிகளுடைய கடைவாய்ப் பற்களைப் பிடுங்கிவிடும்.—கடந்து ஓடுகிற சலம்போல் அவர்கள் கரைந்துபோவார்கள்: அவன் தன் அம்புகளைத்தொடுக்கும்பொழுது அவைகள் சின்னப்பின்னமாய்ப்போக்கடவன.—கரைந்துபோகிற நத்தையைப்போலப்போவார்களாக: ஸ்திரியின் முகிராதிண்டத்தைப்போலச் சூரியனைக்காணுகிறப்பார்களாக.—முன்னர்களை உல்கள் பாணிகள் உணருமுன்னமே, அவர்பசுமையானதையும் எரிந்துபோனதையும் சுழல்காற்றினால் சிதற அடிப்பார்.—பழிவாங்குதலை நீதிமான் கண்டுகிமுலான்: அவன் தன்கால்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.—அப்பொழுதுமனுஷன்மெய்யாய்நீதிமானுக்குப்பலனுண்டென்றும், மெய்யாய்ப்பூமியிலேநியாயம் விசாரிக்கிற தேவன் ஒருவர் இருக்கிறாரென்றற்கு சொல்லுவான்.

௫௧. சங்கீதம்.

தாவீது பிராணரட்சை தேடிப்பெற்றபின் தேவனைத் துதித்தல்.

அல்தஷ்கெத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடகத்தலைவனிடத்தில் தாவீது ஓப்பித்த சுவர்ணசங்கீதம். ஷவுல் அனுப்பிய ஆட்கள் தாவீதிற்குந்தவீட்டைக்காவல்பண்ணி அவனைக்கொலைசெய்ய வகைதேடின சமயத்தில் செய்யப்பட்டது.

என் தேவனே, என்சத்தாருக்களுக்கு என்னைத்தப்புவியும்: எனக்குவிரோதமாய் எழும்புகிறவர்களுக்கு என்னைவிலக்கி உயர்த்தியருளும்.—நிங்குசெய்கிறவர்களினின்ற என்னைவிடுவித்து, இரத்தப்பிரியரினின்ற என்னை இரட்சித்தருளும்.—பாரும், அவர்கள் என் பிராணனைச்சேதிக்கும்படி பதிலிருக்கிறார்கள்: யெகோவாவே, பலவான்கள் எனக்குவிரோதமாய்க்கூட்டடக்கடினார்கள். என் அதிகிரமங்களும்பாவங்களும்மாயிய இவைகளினிமித்தமோ, அல்ல.—என்னிலே குற்றமில்லாதிருந்தும் ஓடித்திரிந்து ஆயத்தமாகிறார்கள்: எனக்குத்தனையாய்விழித்துப்பாரும்.—சேனாபதியுள் தேவனுமாகிய யெகோவாவே, இரைவேலரின் தேவனே, புறத்தேசத்தார்யாவரையும் நியாயம் விசாரிக்கும்படிவிழித்திருந்து, துரோகஞ்செய்யுள் நீயொர் ஒருவருக்கு

குந்தயைசெய்யாதிரும். சேலா.—அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து நாய்களைப்போலக் குலைத்து, ஊரைச் சுற்றித்திரிகிறார்கள்.—பாரும், தங்கன்வாயினால் வாதாடுகிறார்கள்: அவர்கள் உதடுகளிற் கட்கங்கள் உண்டு: கேட்கிறவன் யாவனென்கிறார்கள்.—யெகோவாவே, நீர் அவர்களை நகைப்பீர்; புறத்தேசத்தார் யாவரையும் பரிசாசம் பண்ணுவீர்.—அவன் வல்லமையினிமித்தம் உம்மை எதிர்பார்த்திருக்கிறேன்: தேவனே என் உயர்ந்ததுருக்கம்.—எனக்குத் தயை செய்கிற தேவன் எனக்கு முன்னிற்பார்: தேவன் என்சத்தாருக்களுக்கு வருவதை எனக்குக்காட்டுவார்.—அவர்களைக்கொலைசெய்யாதிரும், என்சனங்கள் மறந்துபோவார்களே: எங்கள் கேட்கமாகிய ஆண்டவரே, நீர் உமது வல்லமையினால் அவர்களைச் சிதற அடித்து, அவர்களைக்கீழேதள்ளிவிடும்.—அவர்கள், தங்கன்வாயின் பாலும், தங்கள் உதடுகளின்வாக்குகளும், அவர்களிட்டசாபமும், சொல்லியபொய்யுமாகிய இவைகளினிமித்தம் தங்கள் அகந்தையில் அகப்படுவார்களாக.—நீர் கோபத்தினால் அவர்களைச்சங்கரித்துவிடும், தேவன் யாக்கோபின்வமிசத்துக்குள் பூமியினெல்லாவரைக்கும் அரசாளுகிறாரென்பதை அவர்களறியும்பொருட்டு அவர்களைச்சங்கரித்துவிடும். சேலா.—அவர்கள் சாயங்காலத்திலேதிரும்பிவந்து, நாய்களைப்போலக்குலைத்து, ஊரைச்சுற்றித் திரிவார்களாக.—ஆபத்தினிமித்தம் அவர்கள் அலைந்துதிரிந்தாலுந் திருத்தியடையாமல் இராமுழுவதும் தங்குவார்களாக.—ஆபத்துக்காலத்தில் நீர் எனக்கு உயர்ந்ததுருக்கம் மும்புகவிடமுமாயிருந்தபடியினால், நான் உமது வல்லமையைப்பாடுவேன்; விடியற்காலத்தில் உமதுதயையைமகிழ்ச்சியோடுபுகழுவேன்.—என் பெலமே, உம்மைப்பாடுவேன்: தேவனே என் உயர்ந்ததுருக்கம், தேவனே என் தயாபரர்.

௬௩. சங்கீதம்.

௧. யுத்தகாலத்தில் தாவீது சகாயத்தை எதிர்பார்த்தல்: ௧. அவன்பிரார்த்தித்தல்.

போதிக்கத்தக்கதாக ஷூஷான் எதாதென்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடகத்தலைவனிடத்தில் தாவீது ஓப்பித்தசங்கீதம். தாவீது அராம்நகரமியரோடும் அராம் சோவாபியரோடும் யுத்தம்பண்ணுகையில் யோவாப் உப்புப்பள்ளத்தில் ஏதோமியரில் பன்னீராயிரம் பெரைக்கொலைசெய்த திரும்பியபொழுதுசெய்யப்பட்டது.

தேவனே, நீர் எங்களைத்தள்ளிவிட்டீர், எங்களைச்சிதற அடித்தீர், எங்கள்மேற் கோபங்கொண்டீர்; ஆ, திரும்பவும் எங்களிடத்தில் வாரும்.—நீர் பூமியை அதிரப்பண்ணினீர்; அதைவெடிப்பாக்கினீர்: அதின் வெடிப்புக்களைச் சீர்ப்படுத்தும், அது அசைகின்றது.—உம்முடைய சனங்களுக்கு

(௧) சங். ௩௧. ௩. ஏசா. ௪௩. ௩. (௪) சங். ௪௪. ௩. பிர. ௩. ௩. (௫) ஏரே. ௩. ௩. (௬) யோச. ௩. ௩. (௭) யோபு. ௩. ௩. பிர. ௧. ௩. (௮) நீதி. ௩. ௩. (௯) சங். ௪௩. ௩. (௧௦) ஏசா. ௩. ௩. — (௧௧) சங். ௧. ௧. (௧௨) சங். ௩. ௩. (௧௩) க. சா. மு. ௩. ௩. (௧௪) சங். ௩. ௩. நீதி. ௩. ௩. (௧௫) க. சா. மு. ௩. ௩. (௧௬) சங். ௩. ௩. (௧௭) நீதி. ௩. ௩. (௧௮) யோபு. ௩. ௩. — (௧௯) சங். ௩. ௩. ஏசா. ௩. ௩. ௩.

குக்கடினமானதைக்காண்பித்தீர்: தத்தளிப்பின் கிராட்சரசத்தை நாங்கள் குடிக்கப்பண்ணினீர்.— சத்தியத்தினியித்தம் ஏற்றும்படியாக உமக்குப் பந்துநடக்கிறவர்களுக்கு ஒருகொடியைக் கொடுத்தீர்.சேலா.—உமது பிரியர் விடுவிக்கப்படும் பொருட்டு, உமதுவலக்கரத்தினால்இரட்சித்து எனக்கு உத்தரந்தந்தருளும்.—தேவன் தமது பரிசுத்தஸ்தானத்தினின்றுபேசினார்; நான் களிக்ருவேன், விகேமைப்பங்கிடுவேன், சக்கோத்தின் பள்ளத்தை அளப்பேன்.—கிவியாத்தென்னுடையது,மனுவேஎன்னுடையது,எப்பராயீம் என் தலையின்பெலம்; யூதா என் நியாயசாஸ்திரி.—மோவாபு என் ஸ்நானபாத்திரம்; ஏதோயின்மேல் என் செருப்பை ஏறிந்துவிடுவேன்: பெலிஸ்தியாவே, நீ என்னியித்தங்க்களிக்ரு.—அரணை நகரத்தில் என்னை நடத்திக்கொண்டுபோகிறவன் யாவன்; ஏதோயில் என்னைப்பிரவேசிக்கச்செய்யவன்யாவன்.—தேவனே, எங்களைத்தள்ளிவிட்டவர் நீரல்லவா, தேவனே, எங்களைச்சேனைகளுடன்புறப்படாமல்விட்டவர் நீரல்லவா.—கிலேசத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்: மனுஷனுடைய உதவி விருதா.—தேவன் மூலமாய்ப்பராக்கிரமத்தைக்காட்டுவோம்: அவரே எங்கள்சத்தருக்களைமிதித்துவிடுவார்.

காக. சங்கீதம்.

தாவீது தேவனைத்தனக்குப் புகலிடமென்று தெரிந்துகொள்ளல்.
நிகிலுதென்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படிபாடகத்தவலவனிடத்தில் தாவீது ஒப்பித்த சங்கீதம்.
தேவனே, நான் இடம் ஒலத்தைக்கேட்டருளும்; என் விண்ணப்பத்தைச் சிந்தையில் வையும்.—எனதுள்ளுத்துக்கத்தில் அழிந்திருக்கும் பொழுது தேசத்தின் எல்லையினின்று உமக்கு ஒலியிடுவேன்: எனக்கெட்டாத கண்மலையில் கொண்டிபோய்விடும்.—நீர் என்புகலிடமும், சத்தருவுக்கு என்னைத்தப்புவில்க்கும்திடமானதுருக்கமுமாயிருந்தீர்.—நான் உமதுகூடாரத்தில் என்றும்வசிப்பேன்: உமதுசிறுகளின்கீழேஅடைக்கலம்புகுவேன். சேலா.—தேவனே, நான் சொன்னசங்கற்பங்களைக்கேட்டீர்: உமது நாமத்துக்குப்பயப்படுகிறவர்களுக்கேற்றசுதந்தரத்தை எனக்குத்தந்தீர்.—நீர் இராசாவின் ஆயுளாகிய அவன்வருஷங்களை அநேகந்தலைமுறைவரைக்கும் நீடிக்கப்பண்ணினீர்.—அவன் என்றும் தேவனுடைய சமுக்கத்திலிருப்பான்: தயையுஞ் சத்தியமும் அவனைக்காப்பாற்றும்படி செய்யும்.—அதினால் நான் என்றும் உமது நாமத்துக்கு ஸ்துதிபாடுவேன், நாடோறும்என்சங்கற்பங்களைநிறைவேற்றுவேன்.

காஉ. சங்கீதம்.

தேவனுடைய நிலையையும் மனுஷனுடைய நிலையாமையையும் தெரிவித்தல்.
பாடகத்தவலவனாகிய யெதுதுனிடத்தில் தாவீது ஒப்பித்த சங்கீதம்.
என் ஆத்தமர் தேவனை யெதிர்பார்த்து அமைந்திருக்கின்றது: அவரால் எனக்கு இரட்சிப்புவரும்.—அவரே என் கண்மலை, என் இரட்சிப்பு, என் உயர்ந்ததுருக்கம்; நான்மிகவும் அசைக்கப்பேன்.—நீங்கள் எதுவரைக்கும் ஒருமனுஷனுக்குத்தீங்குசெய்யநினைப்பீர்கள்; நீங்களாவருவ கொலைசெய்யப்படுவீர்கள்: சாய்ந்தமதிலுக்கும் இடிந்தசுவருக்கும் ஒப்பாவீர்கள்.—அவனுடைய மேன்மையினின்று அவனைத்தன்ரும்படி அவர்கள் ஆலோசனைசெய்கிறார்கள்: அவர்கள் பொய்யைவிரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதிக்கிறார்கள், உள்ளத்திற் சபிக்கிறார்கள். சேலா.—என் ஆத்தமாவே, நீ தேவனை மாத்திரம் காத்துக்கொண்டிரு; நான் நம்புகிறது அவராலேவரும்.—அவரே என் கண்மலை, என் இரட்சிப்பு, என் உயர்ந்ததுருக்கம்; நான் அசைக்கப்பேன்.—என் இரட்சிப்பும் என்மகிமையும் தேவனால் வரும்: பெலனான என் கண்மலையும், என் புகலிடமுந் தேவனிடத்திலிருக்கின்றன.—எல்லாக்காலங்களிலும் அவரை நம்புங்கள்; சனங்களே, அவர்சமுக்கத்தில் உங்கள் இருதயத்தை வெளிப்படுத்துங்கள்: தேவன் நமக்குப்புகலிடம். சேலா.—கீழ்மக்கள் வீண், மேன்மக்களும் பொய்: தராசிலே வைக்கப்பட்டால் அவ்விருவரும் அற்பத்திலும் அற்பமாவார்கள்.—கொடுமையை நம்பாதிருங்கள், கொள்ளையினால் மேன்மைபாராட்டாதிருங்கள்: செல்வம் விருத்தியடைந்தால் அதில் மனம்வையாதிருங்கள்.—தேவன் ஒருதரம்பேசினார்; வல்லமை தேவனுக்கேயுண்டென்று இரண்டிரம் கேட்டிருக்கிறேன்.—ஆண்டவரே, தயையும் உம்முடையது: நீர் மனுஷர்யாவருக்கும் அவரவர்கிரியைக்கேற்கப்பலனளித்துவருகிறீர்.

காங. சங்கீதம்.

தேவனுடைய தயையை அவாவிச் சத்துருக்களின் தோல்வியை அபேட்சித்தல்.
யூதாவனத்திலே சஞ்சரீக்கையில் தாவீது செய்த சங்கீதம்.
தேவனே, நீர் என் தேவன்; அதிகாலையில் உம்மைத்தேடுவேன்: பரிசுத்தஸ்தானத்தில் உம்மைத்தரிசித்ததுபோல, உமதுவல்லமையையும் மகிமையையும் தரிசிக்கும்படிக்கு,—நீரில்லாத வறண்டுஇளைத்தபூமியில்என்னுத்தமம்உம்மிடத்தில்

(ச) சங்.உய். (எ) ஆதி.சகூ.ய். (அ) உ.சாமு.அ.௧.௨.வெ. உ.சாமு.ய்க.க. (ய) சங்.சச.க. யோச.எ.யெ. (யக) சங்.ாசச.க. (யெ) ஏசா.சகூ.க.—(சக. சங். கூ) நீதி.யு.ய். (ச) சங்.உஎ.ச. (எ) நீதி.உய்.உஅ.—(கஉ. சங். க.) சங்.ககூ.உய். (க) ஏசா.கூ.ய்க. (எ) ஏரே.கூ.உக. (அ) க.சாமு.க.யிடு. சங்.சஉ.ச. புல.உய்க. (க) ஏசா.சய்.யிடு. யெ. ரோ.கூ.ச. (ய) லூக்.யெ.யிடு. க.தீமோ.கூ.யெ. (யக) வெளி.ய்க.க. (யெ) தானி.கூ.க. யோபு.கூ.ய்க. நீதி. உச.யெ. ஏரே.கூ.ய்க. மத்.யக.உஎ. ரோ.உ.க. க.கொரி.கூ.ய். உ.கொரி.யிடு. எபே.சு.ய். கொலோ.கூ.உடு. க.பேதுரு.க.யெ. வெளி.உஉ.யெ.—(சக. சங். க.) சங்.உஎ.ச.

தாகமாயிருக்கின்றது; என்மாயிசம்வாஞ்சிக்கின்றது.—உமதுதயையேவனிலும் அருமை, அதினிமித்தம் என் உதகெள் உம்மைத்துதிக்கும்.—என் சீவனுள்ளமட்டும் உம்மைவாழ்த்துவேன்: உமது நாமத்தைச்சொல்லி என்னைகளை நீட்டுவேன்.—என்படுக்கையின்மேல் உம்மை நீனைக்கும் பொழுதும், சாமங்களில் உம்மைத் தியானிக்கும்பொழுதும்,—வெண்ணெயையும் நிணத்தையும் உண்டதுபோல என் ஆத்தமம் திருத்தியடையும்; என்வாய் ஆனந்தக்களிப்புள்ள உதகெளால்துதிசெய்யும்.—நீர் எனக்குத் துணையாயிருந்தபடியால் உமது சிறகுகளின் நிழலிலே கெம்பிரிப்பேன்.—என் ஆத்தமம் உம்மைப் பின்பொடருகின்றது: உமது வலக்கரம் என்னைத்தாங்குகின்றது.—என்பிராணனைச்சேதிக்க வகைதேடுகிறவர்கள் பூமியின்பாதாளங்களில் இறங்குவார்கள்.—அவர்கள் கட்கத்தினால் விழுவார்கள்: நரிகளுக்குப்பங்காவர்கள்.—இராசாவோ, தேவனிடத்திற்களிகூருவான்; அவர்மேல் ஆணையடுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்: பொய்பேசுகிறவர்களுடைய வாய் அடைக்கப்படும்.

கசுசு. சங்கீதம்.

சத்துருவின் தோஷமும் நாசமுந் தெரிவித்தல்.

பாடகத்தவலவனிடத்தில் தாவீது ஒப்பித்த சங்கீதம் தேவனே, என் விண்ணப்பத்தில், நானிடமோலத்தைக்கேட்டருளும்: என சத்துருவின் பயத்திற்கு என்பிராணனை விலக்கியிரட்சித்தருளும்.—உதன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், தீங்குசெய்பவர்களின் திரளுக்கும் என்னைவிலக்கிமறைத்தருளும்.—அவர்கள் தங்கள் நாவைக்கட்கத்தைப்போற் கூர்மையாக்கி,—மறைவுகளிலிருந்து உத்தமன்மேல் எய்யும் பொருட்டாய்க்க சப்பானவாக்குகளாகிய தங்கள் அம்புகளை நானேற்றுகிறார்கள்: சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.—தீதான காரியத்தில் தைரியங்கொண்டு, மறைவாக்ககண்ணிகளைவைக்க ஆலோசனைபண்ணி, அதைக்காண்பவன்பயாவனென்கிறார்கள்.—அவர்கள் அநியாயங்களைச் செய்யத்தேடுகிறார்கள்; அவர்கள் தங்கள் முயற்சியைச் சித்திக்கப்பண்ணுகிறார்கள்: அவர்கள் எல்லாருடையமனமும், இருதயமும் ஆழமாயிருக்கின்றன.—ஆளுலும் தேவன் அம்பை அவர்கள்மேல் பிரயோகிப்பார்; சடிதியில் அவர்கள் காயப்படுவார்கள்.—அவர்கள் நாவலு அவர்களுக்குப் பிரதிபலன் கொடுக்கும்: அவர்களைக்கண்டயாவருந்தப்பி ஓடுவார்கள்.—எல்லாமனுஷரும் பயந்து, தேவனுடைய கிரியையைப் பிரசித்தப்படுத்துவார்கள்; அவர்கள் அவர்கிரியையைக்கருத்தாய் உணர்ந்துகொள்வார்கள்.—நீதிமான் யெகோவாவில் மகிழ்ந்து அவரை நம்புவான்;

செவ்வையான இருதயமுள்ளவர்கள் யாவருந்து திசெய்வார்கள்.

காரு. சங்கீதம்.

தேவனுடைய தயையையும் ஆசீர்வாதத்தை யுந் தாவீது வருணித்தல்.

பாடகத்தவலவனிடத்தில் தாவீது ஒப்பித்தகாணமாய் சங்கீதம்.

தேவனே, துதியானது சீயோனில் உமக்கு அமைந்து காத்திருக்கின்றது: சங்கற்பம் உமக்கு நிறைவேற்றப்படும்.—விண்ணப்பத்தைக்கேட்பவரே, மாயிசமுள்ள யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.—திங்கனகாரியங்கள் என்னைமேற்கொண்டன: நீர் எங்கள் அதிகிரமங்களை மன்னிப்பீர்.—நீர் தெரிந்து உமது சமூகத்திற்கேசர்கிற மனுஷன் வாழ்வுடையவன், அவன் உமது பிராகாரங்களில் வாசம்பண்ணுவான்: பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டிலுள்ள உத்தமபதார்த்தங்களாலே நாங்கள் திருத்திபெறுவோம்.—எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீதிப்படி ஆச்சரியமான கிரியைகளினால் எங்களுக்கு உத்தரந்தருவீர், பூமியின் எல்லைகளிலும், தூமானசமுத்திரத்திலுமுள்ளவர்களுக்குப் புகலிடம் நீரே.—வல்லமையைக்கச்சாக்கக்கட்டி, அவர்தமதுவல்லமையினாலே தம்முடைய மலைகளை நிலைப்படுத்துகிறார்.—சமுத்திரங்களின் இரைச்சலையும், அதின் அலைகளின் இரைச்சலையும், சனங்களின் ஆரவாரத்தையும் அடக்குகிறார்.—பூமியின்கடைப்புறங்களில் வசிக்கிறவர்கள் உமது அடையாளங்களுக்குப்பயப்படுகிறார்கள்: விடியற்காலமும் சாயற்காலமுங்கனி கூரப்பண்ணுகிறீர்.—நீர் பூமியைவிரிசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்: சலம்நிறைந்த தேவநதியினால் அதைவிகவுடி செழிப்பாக்குகிறீர்: இப்படி நீர் அதை ஆயத்தப்படுத்தின பின்பு அவர்களுக்குத்தானியத்தைவிளைவிக்கிறீர்.—அதின் சாலடிமேகென் தனியத்தக்கதாகச் சால்களுக்கு நீரைஇறைத்து, அவைகளைமழைகளாற்கரைத்து, அவைகளின் முனையை ஆசீர்வதிக்கிறீர்.—நீர் வருஷத்திற்கு உமது நன்மையாகிய முடியைச்சூட்டுகிறீர்; உமதுபாதைகள் நெய்பொழிகின்றன.—வனத்தின் மைதானங்களிலும் நெய்பொழிகின் உமது: மேகென்சற்றிலும் பூரிக்கின்றன.—மேய்ச்சலுள்ளவெளிகளில் ஆடுகள் பரந்திருக்கின்றன; பள்ளங்களுந் தானியத்தால் மூடப்படுகின்றன; அவைகள் ஆரவாரத்தோடே பாடுகின்றன.

காசு. சங்கீதம்.

க. தயைபெற்றதனிமித்தந்தாவீது தேவனைத்து தித்தல்: யெ. சங்கற்பஞ்செய்தல்.

பாடகத்தவலவனிடத்தில் ஒப்பிக்கப்பட்டகாணமாய் சங்கீதம்.

பூலோகத்தாரே, தேவனுடைய சமூகத்தில் ஆக

(ச) சங்.கசு.உ. (ரு) சங்.சஉ.அ. (எ) சங்.கசு.ச. (ய) எசெக்.கரு. (ரு) (யக) உபா.க.யூ. வசா.சரு.உக.—(கசு.சங்.ச.) எரே.க.க. (அ) நீதி.யெ.யக. எரே.ரு.ய.உஅ.—(கரு. சங். உ.) வசா.கசு.உக. (க) சங்.சய.யெ. சங்.ரு.உ. வசா.சு. எ. எபி.க.யூ.ச. க.யோவா.க.எ.க. (ச) சங்.அக.ச. (ரு) சங்.உஉ.உஅ (சு) சங்.கக.க. (எ) சங்.அக.க. மத்.அ.உசு. வசா.யெ.யெ.யக. (க) உபா.யக.யெ. சங்.கசு.யக. எரே.ரு.உசு. சங்.சசு.சு. (யக) வசா.ரு.யெ.—(கசு. சங்.)

உ ரவாரம்பண்ணுங்கள்.—அவருடையநாமத்தின் ம
கிமையைப்பாடுங்கள்: அவர் துதியின் மகிமை
கையப்பிரகாசிக்கப்பண்ணுங்கள்.—நீங்கள் தே வ
னை நோக்கி, உமதுகிரியைகள் எவ்வளவு பயங்க
ரமுள்ளவைகள், உமது மகத்துவமானவல்லமை
யினியித்தம் உம்முடைய சத்துருக்கள்மாயமாக
ச உமக்குக் கீழ்ப்படிவார்கள்.—பூலோகத்தார் யாவ
ரும்உம்மைப்பணிந்து உம்மைப்பாடுவார்கள்; உ
மது நாமத்தைப் பாடுவார்களென்று சொல்லுங்
டு கள். சேலா.—தேவனுடைய கிரியைகளை வந்
துபாருங்கள்: அவர்மனுபுத்திரரிடத்தில்நடப்பிக்
கிற கிரியைகளினுடைய பயங்கரமுள்ளவர்.—கட
லை உலர்ந்ததரையாக்கினார்: அவர்கள்கால்நடை
யாய் நதியைக்கடந்தார்கள்: அங்கேஅவரில்களி
எ கூர்ந்தோம்.—அவர்மதுபராக்கிரமத்தினால் நித்த
மும் அரசானுகிறார்; அவர் கண்கள் தேசத்தாரை
யுற்றுப்பார்க்கின்றன: கட்டளை மீறுகிறவர்கள்
அ தங்களைஉயர்த்தாதிருப்பார்களாக.சேலா.—சனங்
களை, நம்முடைய தேவனை வாழ்த்துங்கள், அவரை
தத்துதிக்குஞ் சத்தத்தைத் தொனிக்கப்பண்
க ணுங்கள்.—அவர் நம்முடைய கால்களைத்தள்ளா
டவிடாமல் உயிருடனே நம்மைத்தாங்கிக்கொள்
டு னுகிறார்.—தேவனே, எங்களைப்பரிட்சித்தீர்:
வெள்ளியைப்புட்டிடுவதுபோல எங்களைச்சோ
டு க தித்தீர்.—எங்களைவலையில் அகப்படுத்தினீர்; எங்க
டு ளரிடப்பிலேவேதனைவருவித்தீர்.—மனுஷரை எங்
கன் தலைமேலேறிப்போகப்பண்ணினீர்; நாங்கள்
அக்கினியின் வழியாகவும் சலத்தின் வழியாகவு
டு ளுசென்றோம்: நீர்எங்களைச்செழித்தவிடத்திலே
டு க கொண்டுவந்துவிட்டீர்.—தகனபலிகளுடன் உ
மதுஆலயத்திற்பிரவேசிப்பேன்: எனக்கு ஆபத்
டு ச துவந்தகாலத்தில்.—நான் என் உதடுகளைத்திறந்து,
என்வாயிறுச்சொல்லியஎன்சங்கற்பங்களைஉமக்
டு டு குநிறைவேற்றுவேன்.—நினைபுள்ளதகனபலிகளை
உமக்கு இடுவேன், தூபத்தோடுடெவெள்ளாட்டுக்
டு க டாக்களையும், காளைகளையும், செம்மறியாட்டுக்
டு க டாக்களையும் பலியிடுவேன். சேலா.—தேவ
னுக்குப் பயப்படுகிறவர்களே, நீங்கள் எல்லா
ரும் வந்துகேளுங்கள், அவர் என் ஆத்துமாவுக்
டு ள குச்செய்ததைத்தெரிவிப்பேன்.—என்வாயினுலே
நான் அவருக்கு ஒலமிட்டேன், என்நாவினால்
டு ள அவர் மேன்மையைப் பாராட்டினேன்.—நான்
என் இருதயத்தில் பாவத்துக்கிடங்கொடுத்தே
டு ள னால், ஆண்டவர் எனக்குச்செவிகொடார்.—
டு க தேவன் எனக்குச்செவிகொடுத்தாரே; என் வி
ண்ணப்பத்தின்வாக்கிலே சிந்தை வைத்தார்.—
உய என்விண்ணப்பத்தைத்தள்ளாமலும், தமதுதயை
யை என்னைவிட்டு விலக்காமலுமிருக்கிற தே
வன் வாழ்த்தப்படக்கடவர்.

சூ.௭. சங்கீதம்.
சகலருக்கும் நன்மைகிடைக்கும்படி தாவீதுபி
ரார்த்தித்தல்.
நீதினோத் வாத்தியத்தில் வாசித்தம்படி பாடகத்த
வலவனிடத்தில் ஒப்பித்த சங்கீதம்.
தேவன் எங்களுக்குத்தயைசெய்து, எங்களை
ஆசீர்வதிப்பாராக; தமது முகப்பிரசன்னம் எங்
கன்மேற் பிரகாசிக்கப்பண்ணுவாராக. சேலா.—
அதினாலே பூமியில் உமதுவழியும், சருவதேசத்
தாருக்குள்ளும்உமதுஇரட்சிப்பும்தெரியவரும்.—
தேவனே, சனங்கள்உம்மைத்துதிப்பார்களாக;
சனங்களையாவரும் உம்மைத்துதிப்பார்களாக.—
நீர் நீதிப்படி சனங்களை நியாயம்விசாரிக்கிறீர்,
பூமியிலுள்ள தேசத்தாரை அரசானுகிறீர்: ஆத
லால் தேசத்தார் மகிழ்ந்து ஆனந்தமுழக்க மிடு
வார்களாக. சேலா.—தேவனே, சனங்கள் உம்
மைத்துதிப்பார்களாக; சனங்கள் யாவரும் உம்
மைத்துதிப்பார்களாக.—அப்பொழுது பூமிதன்
பலனைத்தரும்; தேவனாகிய நம்முடைய தே
வன் நம்மை ஆசீர்வதிப்பார்.—தேவன் நம்மை
ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளிலுள்ளயாவ
ரும் அவருக்குப்பயப்படுவார்கள்.

சூ.௮. சங்கீதம்.
க. தாவீது பிரார்த்தித்தல்: ச. தயையினியித்தந்து
தித்தல்: டி. சபைக்குக்கிடைத்தஇரட்சையை
யுணர்ந்துசொல்லல்: டி.க. ஆச்சரியகிரியையினி
யித்தத் தேவனை வாழ்த்தல்.
பாடகத்தவலவனிடத்தில் தாவீது ஒப்பித்த காண
மாகிய சங்கீதம்.
தேவன் எழுந்தருள்வார், அவருடைய சத்து
ருக்கள் சிதற அடிக்கப்படுவார்கள்: அவரைப்
பகைக்கிறவர்கள் அவர் முகத்துக்குவிலகி ஓடிப்
போவார்கள்.—புகை அகற்றப்படுவதுபோல அ
வர்களை அகற்றிவிடுவீர்: மெழுகு அக்கினிக்கு
முன் உருகுவதுபோலத் துன்மார்க்கர் தேவனு
டைய சமூகத்தில் நாசமாவார்கள்.—நீதிமான்கள்
மகிழ்ந்து, தேவனுடைய சமூகத்தில் களிகூர்ந்
து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்.—நீங்கள் தே
வனை துதியுங்கள், அவர்நாமத்தைப்பாடுங்கள்:
வானத்திலேறிவருகிறவருக்குவழியை ஆயத்தப்
படுத்துங்கள், யானென்றும் நாமத்தையுடையவ
ரின் சமூகத்தில் களிகூருங்கள்.—தமது பரிசுத்த
ஸ்தானத்திலுள்ள தேவன் அநாதபிள்ளைகளுக்
குப்பிதா, விதவைகளுக்குநியாயாதிபதி.—துணை
யில்லாதவர்களுக்குத் தேவன்வாசஸ்தானத்தை
ஏற்படுத்துகிறார்: கட்டப்பட்டவர்களைப்பொரு
ளோடுபுறப்பட்டப்பண்ணுகிறார்: கட்டளைமீறு
கிறவர்கள் வறண்டஸ்தலத்திலே தங்குவார்கள்.—
தேவனே, நீர்உம்முடைய சனங்களுக்கு முன்

(டு) சங்.சூ.௮. (சு) யாத்.யெ.உக. யோக.கூ.யெ.யெ. (ய) ஏசா.சூ.யெ. சக.யெ.க. க.பேதுரு.க.சு.எ. (யக) புல.க. யெ. (யஉ) ஏசா.டு.க.உக. ஏசா.சூ.உ. (யச) பிர.டு.ச. (யசு) சங்.கூ.யெ. (யஅ) யோபு.உஎ.க. நீதி.யெ.உக. நீதி.உஅ. க. புல.க.யெ. யோவா.கூ.கக. யாத்.சூ.க. (யக) சங்.யெ.க.உ.—(சுஎ.சங்.க.) எண்.க.உடு. (உ) அப்.யெ.உடு.லூக். உ.கூ.யெ.க. நீத்.உ.யெ.க. (சு) லேவி.உக.ச. எசேக்.கூ.உஎ.—(சுஅ.சங்.க.) எண்.யெ.கடு. ஏசா.கூ.க. (உ) ஏசா.கூ.யெ. ஒசி.யெ.கூ. மீகா.க.ச. (ச) உபா.கூ.க.உக. யாத்.சூ.க. (சு) ச.சாமு.உ.டு. சங்.யெ.கூ. சங்.யெ.சு.எ. அப்.யெ.கூ. (எ) யாத்.யெ.கூ. நியா.ச.யெ. அபகூ.கூ.யெ.

சென்று, வணத்திலே டேட்துவருகிறபொழுது, —
 ௧ அழி அகிரந்தது, தேவனாகிய உமக்குமுன்பாக
 வானமும்பொழிந்தது: இலரவேலரின் தேவனாகிய
 ௨ யிருக்கிற தேவனுடைய சமுதத்தில் சீறும்ம
 ௩ லையும் அசைந்தது.—தேவனே, நீர்சம்பூரண
 மழைவருஷிக்கப்பண்ணினீர், இளைத்துப்போன
 ௪ உமதுசந்தரத்தை அதினால் ஆதரித்தீர்.—உம்மு
 டையசபை அதிலேதங்கியிருந்தது: தேவனே,
 ௫ நீர் தயைகாட்டி உபத்திரவப்பட்டவர்கள் நி
 ௬ மித்தம்பொருளை ஆயத்தப்படுத்தினீர்.—ஆண்ட
 வர் வாக்கைத்தந்தார்: அதைப் பிரசித்தப்படுத்தி
 ௭ டினவர்களின் கூட்டம் மிகுதி.—சேனைகளின்
 இராசாக்கள் தப்பி ஓடினார்கள்: வீட்டோடி
 ௮ ருந்த ஸ்திரியும் கொள்ளைப்பொருளைப்பங்கிட்
 ௯ டாள்.—நீங்கள் அடுப்புக்குள்ளே கிடந்தீர்கள்,
 ஆளும்வெள்ளியால்மூடப்பட்டபுருக்களின்
 ௧௦ சிறகுகள்போலவும், தங்கவருணமுள்ள அதினி
 ஷரமுகள் போலவும் இருப்பீர்கள்.—சருவவல்ல
 மையுள்ளவர் அதில் இராசாக்களைச் சிதற அடித்
 ௧௧ தபொழுது, சல்மோன் மலையிலுள்ள இமம்போ
 டிடு ஷ்சத்த மகிழ்ச்சியுண்டாயிற்று.—தேவனுடைய
 ௧௨ மலை பாஷான் மலைபோலாயிற்று; பாஷான்
 மலை உயர்ந்தமலை.—உயர்ந்தமலைகளே, நீங்கள்
 ௧௩ துள்ளுகிறீர்கள்; தேவன் தாம்வாசம்பண்ணும்
 பொருட்டு இந்த மலையையே தெரிந்துகொண்
 ௧௪ டார்; யெகோவா சதாகாலமும் இதில்வாசம்
 ௧௫ பண்ணுவார்.—தேவனுடைய இரத்தங்கள் ஆயி
 ரம் பதிலாயிரம், ஸ்ட்சாதிவட்சம்: ஆண்டவர்
 ௧௬ பரிசுத்தஸ்தானமாகிய சீறையில் இருந்தபிரகாரம்
 ௧௭ அவர்களுக்குள் இருக்கிறார்.—நீர் உயரத்திலேறிச்
 சிறைப்படுத்தினதைச் சிறையாக்கினீர்: தேவனாகிய
 ௧௮ யெகோவா மனுஷர்களுக்குள் வாசம்
 பண்ணும்பொருட்டு, கட்டளைமினவர்களாகிய
 ௧௯ அவர்களுக்காகநீரே ஈவுகளைப்பெற்றுக்கொண்
 ௨௦ டீர்.—நாடோறும் எங்கள்மேல் தயையைச்சுமத்
 ௨௧ தும் ஆண்டவரும், நமது இரட்சிப்பின் தேவ
 னுமாயிருக்கிறவர் வாழ்த்தப்படத்தக்கவர். சே
 ௨௨ லா.—நம்முடைய தேவன் இரட்சிப்பின் தே
 வன்; மரணம் ஆண்டவராகிய தேவனுக்
 ௨௩ காணீம்.—தேவன் தமதுசத்தருக்களின் சிரசை
 யும், தன் குற்றங்களில்கடக்கத்துணிகிறவனின்
 ௨௪ மயிருள்ளமண்டலையையும் நருக்குவார்.—நான் பா
 ௨௫ ஷானினின்றதுதிரும்பிவர அழைப்பேன், சமுத்
 திரத்தின் ஆழங்களினின்று என் சனங்களைத்
 ௨௬ திரும்பிவர அழைப்பேன்.—உன் கால்கள்சத்து
 ருக்களின் இரத்தத்தில் தோய்க்கப்படும், உன்நா
 ௨௭ ய்களின் நாவு அதை நக்குமென்று ஆண்டவர்
 ௨௮ சொன்னார்.—தேவனே, உமது நடைகளை, என்

தேவனும் என் இராசாவமானவருடைய ந
 ௧ டைகளைப்பரிசுத்தஸ்தானத்தில் கண்டார்கள்.—
 முன்னுக்கப்பாடுகிறவர்களும், பின்னாகமேளவாத்
 ௨ தியமுழக்குகிற கன்னியர்களுக்குள்ளே வீணை
 ௩ களை வாசிக்கிறவர்களும் நடந்தார்கள்.—இலர உஷ
 வேலூற்றிலிருந்து தோன்றினவர்களே, சபையா
 ௪ ருக்குள்ளே நீங்கள் தேவனை வாழ்த்துங்கள்.—
 அங்கே அவர்களை ஆளுகிறசிரியப்பெயரீனும், உள
 ௫ யூதாவின் பிரபுகளும், அவர்கள் சங்கத்தாரும்,
 செபுலோனின் பிரபுகளும், நப்தாலியின் பிரபு
 ௬ களும் இருக்கிறார்கள்.—உன் தேவன் உன் உஷ
 வல்லமையை ஏற்படுத்தியிருக்கிறார்: தேவனே,
 ௭ நீர் எங்களினிமித்தஞ்செய்ததைத்திட்டப்படுத்திய
 ௮ ருளும்.—யெருஷலேமிலுள்ள உமது ஆலயத்தினி
 ௯ மித்தம் இராசாக்கள் உமக்குக்காணிக்கைகளைக்
 ௧௦ கொண்டுவருவார்கள்.—ஒவ்வொருவனும்வென்
 ௧௧ ளித் துண்டுகளைக்கொண்டுவந்து தண்ணீர்தாழ்த்
 ௧௨ தும்படி, காணலிலுள்ள காட்டு மிருகத்தையும்,
 சனங்களின் கன்றுகளைடே பலத்த காளைகளி
 ௧௩ ன்கூட்டத்தையும் கடிந்துகொள்ளும்: யுத்தங்க
 ௧௪ ளைப் பிரியப்படுகிற சனங்களைச் சிதறப்பண்
 ௧௫ ணும்.—எகிப்தினின்று பிரபுகள் வருவார்கள்; நக
 ௧௬ கூடுஷென்னுந்தேசம் தேவனுக்குத்தன்கைகளை
 ௧௭ விரைந்து நீட்டும்.—பூமியிலுள்ள இராச்சியத்தா
 ௧௮ ரே, தேவனைத் துதிசெய்யுங்கள்; ஆண்டவ
 ௧௯ ரைப் பாடுங்கள்; சேலா.—ஆதிமுதல் வானங்
 ௨௦ களுக்கு மேலுள்ள வானங்களிலேயிருக்கிற
 ௨௧ வரைப்பாடுங்கள்; பாருங்கள், அவர் சத்தத்தோ
 ௨௨ டே, வலமையுள்ள சத்தத்தோடே முழங்குகி
 ௨௩ ரார்.—தேவனுடைய பராகிரமத்தைப் பிர
 ௨௪ சித்தப்படுத்துங்கள்: இலரவேலின்மேல் அவர்
 ௨௫ மகிமையும் வானங்களில் அவர் வல்லமையும்
 ௨௬ தோன்றுகின்றன.—தேவனே, நீர் உமதுபரிசுத்
 ௨௭ த ஸ்தலங்களிலே பயங்கரமானவர்: இலரவேலி
 ௨௮ னுடைய தேவன் தம்முடைய சனங்களுக்கு
 ௨௯ வல்லமையையும் பராகிரமத்தையும் அருளுகி
 ௩௦ ரார். தேவன் வாழ்த்தப்படக்கடவர்.

காசு. சங்கீதம்.

௧. ஆபத்துக்காலத்தில் தாவீது பிரார்த்தித்தல்: ௨௧.
 அதின்பலனைக்காட்டல்.
 ௨. வேலுஷன்னிம் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாட
 கத்தலவவிடத்தில் தாவீது ஓப்பித்த சங்கீதம்.
 தேவனே, என்னை இரட்சித்தருளும்; என் பி
 ௩ ராணபரியந்தம் வெள்ளங்கள் வந்துவிட்டன.—
 ௪ நான் நிலையல்லாத ஆழமான சேற்றில் அமிழ்ந்தி
 ௫ ருக்கிறேன், ஆழமான சலத்திலேவந்திருக்கிறே
 ௬ ன், வெள்ளங்கள் என்மேற்பாய்கின்றன.—நான் ௬

(அ) யாத்.யுக.யுக.யுக. நியா.இ.ச. ஏசா.சு.ச.க.க. (க) உபா.யக.யக.யக. (ய) உபா.உச.இ.க. (யஉ) எண்.கக.அ.
 யோசு.ய.யசு. (யச) எண்.உக.க. யோசு.ய.ய. (யசு) சங்.ராய்.ச.சு. உபா.யஉ.இ.யக. (யஎ) உபா.கக.உ. உ.இரா.
 சு.யசு.யஎ. தானி.எ.ய. எபி.யஉ.உஉ. வெளி.க.யசு. (யஅ) அப்.க.க. எபே.ச.அ. நியா.இ.யஉ. அப்.உ.சு.க.க. க.நீ
 மோ.க.யக. (உய) உபா.கக.க.க. நீதி.ச.உ. வெளி.க.யசு. (உக) அபக.க.யக. (உஉ) எண்.உக.க.க. யாத்.யசு.உஉ.
 (உக) க.இரா.உக.க.க. (உஇ) க.நானா.யக.அ. (உச) உபா.கக.உஅ. ஏசா.சஅ.க. (உஎ) க.சாமு.க.உக. (உக) க.இரா.ய.
 ய. உ.நானா.கக.உக. ஏசா.கய.யசு.யஎ. (கய) ஏரே.இ.க.க.உ.க.க. உ.சாமு.அ.உ.சு. (கக) ஏசா.யக.யக.உக. ஏசா.சஇ.
 யசு. செப்.க.ய. அப்.அ.உஎ.—(சு.ச.க.க.) யோசு.உ.இ. (உ) சங்.சய.உ. (க) சங்.ராய்.க.அ.உ.உ. ஏசா.கஅ.யசு.

ஒலமிட்டு இளைத்தேன்: என் தொண்டை வறண்டுபோயிற்று: என் தேவனை எதிர்பார்த்ததினால் என் கண்கள் பூத்துப்போயின.—காரணமின்றி என்னைப்பகைக்கிறவர்கள் எந்தலைமயிரிலும் அதிகம்: நியாயமில்லாமல் எனக்குச் சத்துருக்களாகி என்னைச்சேதிக்க வகைதேடுகிறவர்கள் பலத்திருப்பதினால், நான் அபகரியாததை ஒப்பித்தேன்.—தேவனே, நீர் என் புத்தியினத்தை அறிந்திருக்கிறீர்; என்குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.—சேனைகளுக்கு ஆண்டவராகிய யெகோவாவே, உம்மை எதிர்பார்த்திருப்பவர்கள் என்னிமித்தம் வெட்கப்படவிடாதிரும்: இஸரவேலின் தேவனே, உம்மைத்தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையவிடாதிரும்.—உமது நிமித்தமே நான் நிரந்தையைச் சமந்தேன்; அலச்சை என் முகத்தை மூடிற்று.—என் சகோதரருக்கு அறிமுகமில்லாதவனும், என் மாதாவின்பிள்ளைகளுக்கு அந்நியனும்போலானேன்.—உமது ஆலயத்தினிமித்தம் நான் கொண்டவை ராக்கியம் என்னைப்பட்டித்தது; உம்மை நிந்திக்கிறவர்கள் நிந்திக்கும் நிரந்தைகள் என்மேல்விழந்தன.—என் ஆத்தமம் உபவாசஞ்செய்கையில் அமுதேன், அதுவும் எனக்கு நிரந்தையாய் முடிந்தது.—இரட்டுத்தேன்; அப்பொழுதும்நான் அவர் உகளுக்குப் பழமொழியானேன்.—வாசலில் உட்காந்திருப்பவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம் பண்ணுகிறவர்களுக்குப் பாட்டானேன்.—ஆனாலும் யெகோவாவே, சபகாலத்தில் உம்மைநோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன், தேவனே, உமது இரட்சிப்பின் சத்தியத்துக்கேற்ற உமதுதையினால் எனக்கு உத்தரம் தந்தருளும்.—நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத்தாக்கிவிடும்: என்னைப்பகைக்கிறவர்களினின்றும், ஆழமானசலத்தினின்றும் நான் நீங்கும்படிசெய்யும்.—வெள்ளம் என்மேல்பாயவிடாதிரும், ஆழம் என்னைவிழுந்தவிடாதிரும், குழி என்மேல்தன்வாயைமூடவிடாதிரும்.—யெகோவாவே, எனக்கு உத்தரம் தந்தருளும்; உமதுதையை உத்தமம்: உமதுமிருந்த இரக்கங்களின்படிஎன்னைக்கடாட்சித்தருளும்.—உமது முகத்தை உமது அடியானுக்கு மறையாதிரும்; நான் கிலேசப்படுகிறேன்: எனக்குச்செவிகொடுக்க விரைந்தருளும்.—நீர் சமீபித்துவந்து என்ஆத்தமத்தைமீட்டுவிடும்: எனக்குச்சத்துருக்களிருக்கிறபடியால் என்னைவிடுவித்தருளும்.—உம்குஎனக்குவந்த நிரந்தையும், நாணமும், அவமானமும் உமக்குத்தெரியுமே: என்சத்துருக்களெல்லவாரும் உமக்கு முன்னிருக்கிறார்கள்.—நிரந்தை

என் நெஞ்சத்தைப்பிளந்தது; நான் மிகவும்விசனப்படுகிறேன்: எனக்காகப்பரதயிக்கிறவனைக்காத்திருந்தேன், ஒருவனுமில்லை; என்னைத்தேற்றுகிறவர்களைக் காத்திருந்தேன், ஒருவனையுங்காணவில்லை.—நான் உண்ணும்படி பித்துத்தந்தார்கள்; என் தாகத்தூக்குக் காடியைத்தந்தார்கள்.—அவர்கள்பேசுனபீடம் அவர்களுக்குக்கண்ணி உடையும், அவர்கள் ஸ்தோத்திரபலிகள் அவர்களுக்குவலையுமாயிருக்கக் கடவன.—அவர்கள் கண் உகங்கள் பார்க்கக் கூடாதபடி இருண்டையும்; அவர்கள் இடுப்புக்களில் எப்பொழுதும்நடுக்கம்பிடிக்கும்.—அவர்கள்மேல் உமது உக்கிரத்தைவருஷிக் கப்பண்ணும், உமது கோபாக்கினி அவர்களைப்பிடிக்கும்.—அவர்கள் மாளிகைகள் பாழாகும்; அடிகளுடைய கூடாரங்களில் ஒருவரும் வாசஞ்செய்யார்.—உம்மால் அடிக்கப்பட்டவனை அவர்கள் துயரப்படுத்துகிறார்கள்; உம்மால் காயப்பட்டவர்களுடைய வேதனையை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்.—நீர் அவர்களுடையகுற்றத்துக் கேற்றத்தண்டனைகொடுப்பீராக: அவர்கள் உம்மாலேநீதிமான்களென்றெண்ணப்படார்களாக.—அவர்கள் சீவியபுத்தகத்தினின்று கிறுக்கப்படுவார்களாக, நீதிமான்களோடும் எழுதப்படார்களாக.—நான் தரித்திரமுந் துக்கமுமுள்ளவனாயிருக்கிறேன்: ஆனாலும் என் தேவனே, நீர் செய்யும் இரட்சிப்பு என்னை உன்னதப்படுத்தும்.—நான் கூயபாட்டைக்கொண்டு தேவனுடைய நாமத்தைக்கீர்த்தனம்பண்ணி, அவர் மகிமையைப் பிரகாசிக்கப்பண்ணுவேன்.—கொம்பும் விரிசுளம்பு கமுள்ளகாளையாட்டிலும் அதுவே யெகோவாவுக்கு அதிகபிரியமுள்ளதாகும்.—தாழ்ந்தசிரத்தை கூடியுள்ளவர்கள் அதைப்பார்த்து மனமகிழ்ந்திருப்பார்கள்: தேவனைத்தேடுகிற உங்களுடைய இருதயம் சீவிக்கும்.—யெகோவா தரித்திரருக்குச் செவிகொடுக்கிறார், கட்டுண்டவர்களை அலட்சியம்பண்ணார்.—வானங்களும், பூமியும், சமுத்திரங்களும், அவைகளிலேசஞ்சரிக்கிறயாவும் அவரைத்துதிக்கக்கடவன.—தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின்றகரங்களைக்கட்டுவார்: அவர்கள் அதில்வாசம்பண்ணி அதைச்சுதந்தரித்துக்கொள்வார்கள்.—அவர் பணிவிடைக்காரரின்வமிசத்தார் கூட அதில்சுதந்தரம்பெறுவார்கள்: அவர்நாமத்தில் பிரியப்படுகிறவர்கள் அதில்வாசமாயிருப்பார்கள்.

எய். சங்கீதம்.

சத்துருக்கள் மெலிவடையவும் மித்துருக்கள் சந்தோஷப்படவுந்தாலிது பிரார்த்தித்தல்.
நினைவுகூறும்படிபாடகத்தலவனைடத்தில்தாலீது ஒப்பித்த சங்கீதம்.

(ச) சங்.நடு.யக. யோவா.யடு.உடு. (அ) ஏசா.இக.க. யோவா.க.யக. (க)யோவா.உ.யெ. ரோ.யடு.க. (யக)க.இரா.கூ.எ. ஏரே.உச.க. (யஉ) யோபு.கய.க. (யக) ஏசா.இக.ச. உ.கொரி.ச.உ. (யடு) எண்.யக.கூ. (யஎ) சங்.உ.எ.க. (யக) சங்.உ.உ.சு.எ. ஏசா.இக.க. எபி.யஉ.உ. (உய) ஏசா.சு.கூ. யோபு.யக.உ. (உச) மத்.உ.எ.சு.ச.ய. யோவா.யக.உக. ரோ.யக.கூ.ய. (உக) ஏசா.சு.கூ.ய. யோவா.யஉ.கூ.ச.ய. ரோ.யக.ய. உ.கொரி.கூ.யச. (உச)க.தெச.உ.யக. (உடு) மத்.உக.ந.ய. அப்.க.உ.ய. (உசு) சக.க.யடு. ஏசா.இக.ச. (உஎ) ரோ.க.உ.ய. ஏசா.உச.ய. ரோ.கூ.க. (உஅ) யாத்.கூ.கூ. பிலி.ச.கூ. வெளி.கூ.டு. வெளி.யகூ.அ. எசேக்.யகூ. ஓக்.ய.உ.ய. எபி.யஉ.உக. (கூ) எபே.கூ.க. (கச) ஏசா.சச.உக. ஏசா.இ.ய.உ. (கடு) சங்.டு.க.ய.ய. ஏசா.சச.உச.—(எய். சங்.)

தேவனே, என்னை இரட்சிக்கவும்; யெகோவாவே, எனக்குச் சகாயஞ்செய்யவும் விரைந்த உருளும்.—என் பிராணனை அழிக்கவகைதேடுகிறவர்கள் வெட்கப்பட்டு நாணமடைவார்களாக: என்மேல் தீமையருவிக்கவிரும்புகிறவர்கள் பின்னிடில் இலச்சையடைவார்களாக.—ஆ, ஆ, என்பவர்கள் பின்னிட்டித் தங்கள் வெட்கத்தின்பலனை அனுபவிப்பார்களாக.—உம்மைத்தேடுகிறயாவரும் உம்மில்மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக: உமது இரட்சிப்பை விரும்புகிறவர்கள் தேவன் மகத்துவமானவரென்று எப்பொழுதுஞ்சொல்வார்களாக.—நான் துக்கமுந் தரித்திரமுமுன்னவன்: தேவனே, என்னிடத்திற் சீக்கிரமாய்வந்தருளும்: நீரே என் துணை, என் இரட்சகர்: யெகோவாவே, தாமதியாதிரும்.

எக. சங்கீதம்.

யெகோவாபுகலிடமெனத் தாவீதுகொள்ளல். யெகோவாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்: ஒருபொழுதும் நான் வெட்கப்பட்டுவீடாதிரும்.—உமது நீதிப்படி என்னைவிடுவித்துத் தப்புவித்தருளும்: உமது செவியைச் சாய்த்து, என்னை இரட்சித்தருளும்.—நான் நித்தமும் வந்தடையும்படி நீரே எனக்குமலையாயிரும்: நீர் என் கன் மலையும் துருக்கமுமாயிருக்கிறபடியினால், என்னை இரட்சிக்கும்படி கட்டளையிட்டீர்.—என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடுங்கொடுமையுமுன்னவனுடையகைக்கும் என்னைத்தப்புவிக்கும்.—ஆண்டவராகிய யெகோவாவே, நீரே என்நோக்கம்: என் சிறுபிராயந்தொடங்கி நீரே என்நம்பிக்கை.—நான் கருப்பத்தினின்று தோன்றினது முதற்கொண்டு உம்மால் ஆதரிக்கப்பட்டேன்: நீரே என்னை என் மாதாவின் கருப்பத்திலிருந்து எடுத்தவர்: நான் நித்தமும் உம்மைக்கீர்த்தனம் பண்ணுவேன்.—அநேகருக்கு நான் ஒரு அற்புதம்போலானேன்; நீர் என்வலிமையான அடைக்கலந்தானம்.—என்வாய் உமக்கேற்றத்தியினாலும் புகழ்ச்சியினாலும் நாடோறும் நிறைந்திருப்பதாக.—முதிர்ந்தவயதில் நீர் என்னைத்தன்னாதிரும்; என்பலம் ஒடுங்கும் பொழுது என்னைக்கைவிடாதிரும்.—என் சத்துருக்கள் எனக்குவிரோதமாய்ப் பேசுகிறார்கள்; என் பிராணனைத்தேடுகிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி.—தேவன் அவனைக்கைவிட்டார்: அவனை இரட்சிப்பார் ஒருவருமில்லை, அவனைத்தொடர்ந்து பிடியுங்கொண்டு சொல்லுகிறார்கள்.—யெ தேவனே, எனக்குத்தரமாய்ப் போகாதிரும்: என் தேவனே, எனக்குச் சகாயஞ்செய்யும்படி விரைந்தருளும்.—என் பிராணவிரோதிகள் வெட்கப்பட்டு அழிக்கப்படுவார்களாக; எனக்குத்தீங்குவருவிக்கவகைதேடுகிறவர்கள் நிந்தையினாலும் இலச்சையினாலும் மூடப்படுவார்களாக.—

நான் இடைவிடாமல் உம்மை எதிர்பார்த்து, யெமென்மேலும் உம்மைத்துதிப்பேன்.—நான் முழு வயதும்தம் என்வாய் உமதுநீதியையும் உம்மால்வரும் இரட்சிப்பையும் அறிவிக்கும்; அவைகளின் தொகையை அறியேன்.—ஆண்டவராகிய யெயெகோவாவின் மகாவல்லமையைக்கொண்டுநடப்பேன்: உமது நீதியைமாதிரிமே நினைத்துக்கொள்வேன்.—தேவனே, நீர் என் சிறுபிராயம் யெதொடங்கி எனக்குப் போதித்துவந்தீர்: இதுவரைக்கும் உம்முடைய அற்புதங்களை அறிவித்துவந்தேன்.—தேவனே, இந்தச்சந்ததிக்கு உமது யெவல்லமையையும், இனிவருகிற யாவருக்கும் உமது பராகிரமத்தையும் நான் பிரசித்தப்படுத்துகிறவரைக்கும், நரைதிரைமூப்புவரைக்கும் என்னைக்கைவிடாதிரும்.—தேவனே, உம்முடையகீர்த்தியையும் உயர்ந்தது, நீர் மகாகிரியைகளைச் செய்தீர்: தேவனே, உமக்குநிகர்யாவர்.—அநேக உயிர்க்கிலேசங்களையும் ஆபத்துக்களையும் எனக்குக்காண்பித்தநீர் திரும்பவும் என்னை உயிர்ப்பிப்பீர், பூமியின் ஆழங்களினின்றும் திரும்ப என்னை ஏற்பண்ணுவீர்.—நீர் என்மேன்மையைப் பெருகப் பண்ணி, மேலும் மேலும் என்னைத் தேற்றுவீர்.—என் தேவனே, நான் வீணையைக்கொண்டு உம் உமையும் உமது சத்தியத்தையும் போற்றுவேன்: இலரவேவின் பரிசுத்தரே, சின்னரத்தைக்கொண்டு உம்மைப்பாடுவேன்.—நான் உம்மைப்பாடும் உகொழுது என் உதிகெளம், நீர்மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெடும்பீரிக்கும்.—எனக்குத்தீங்கு வருவிக்கவகைதேடுகிறவர்கள் வெட்கப்பட்டு இலச்சையடைந்தபடியினால், என்னாவு நாடோறும் உமது நீதியை அறிவிக்கும்.

எஉ. சங்கீதம்.

கிறிஸ்துவின் இராச்சியத்தைக்குறித்துத் தாவீது தீர்க்கதரிசனஞ்சொல்லல்.

சலோமோனிடத்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம். தேவனே, நீர் இராசாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், இராசபுத்திரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.—அவர் உமது சனங்களை நீதியோடும், உபத்திரவப்படும் உம்முடையவர்களை நியாயத்தோடும் விசாரிப்பார்.—மலைகள் சமாதானத்தையும், மேடுகள் நீதியையும் சனங்களுக்கு விளைவிக்கும்.—அவர் சனங்களில் உபத்திரவப்படுகிறவர்களை நியாயம் விசாரித்து, எளியவனுடைய பிள்ளைகளை இரட்சிப்பார். உபத்திரவப்படுத்துகிறவனை நொறுக்குவார்.—சந்திரசூரியருள்ளமட்டுந் தலைமுறை தலைமுறையாக உமக்குப்பயப்படுவார்களே.—புல்கலறுப்பண்டவையெளியிற் பெய்யுமையைப்போலவும், பூமியைச் செழிப்பிக்கும் மழைத்தாரலைப்போலவும் மிறங்குவார்.—அவருடையகாலத்தில் எ

(க) சங்.சய.யகூ.—(எக) சங்.க. (உ) சங்.உரு.உ.கூ. (ஊ) எரே.யெ.எ.யெ. (சு) ஏசா.சசு.கூ. (ஏ) ஏசா.அ.யெ. சக.கூ. அ.க.கொரி.ச.கூ. (ஐ) உ.சா.மு.யெ.க. மத்.உ.எ.க. (யெ) சங்.உ.உ.யெ.யெ. சங்.எ.ய.க. (உய) ஒசி.சு.க.உ. (உஉ) உ.இரா.யகூ.உ.உ. ஏசா.சய.கூ. (உகூ) சங்.நகூ.ச.—(எஉ.சங்.உ.) ஏசா.யகூ.உ.கூ. (ந) ஏசா.ரு.உ.எ. (ச) ஏசா.யகூ. (ரு) சங்.அகூ.ககூ.க.எ. (சு) உ.சா.மு.உ.கூ.ச. ஒசி.சு.கூ. (ஏ) ஏசா.உ.ச. தானி.உ.ச.ச. லூக்.க.கூ.கூ.

நீதிமான் வாழ்ந்திருப்பான்; சந்திரன் நிலைநிற்குமளவும் சமாதானம்பெருகும்.—ஒரு சமுத்திரம் தொடங்கி மற்றச் சமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கியுமிடம் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.—வனவாசிகள் அவர் சமுதத்தில் குனிந்துவணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் துணைக்குவார்கள்.—தர்ஜிஷிலும் தீவுகளிலுமுள்ள இராசாக்கள்காணிக்கைகளைக்கொண்டெருவார்கள்: வேபாவிலும் சேபாவிலுமுள்ள இராசாக்கள் நன்கொடைகளைக்கொடுப்பார்கள்.—சகலஇராசாக்களும் அவரைநமஸ்காரம் பண்ணுவார்கள்: சருவதேசத்தாரும் அவரைச்சேவிப்பார்கள்.—ஒலமிநெந்திரிணியும், உபத்திரவப்படுகிறவனாயும், துணையற்றவனாயும் அவர் விடுவிப்பார்.—திக்கற்றவனுக்குத் தரித்திரனுக்குத் தயை செய்வார், தரித்திரருடைய பிராணன்களை இரட்சிப்பார்.—அவர் வஞ்சகத்துக்குக்கொடுமைக்கும் அவர்களுடைய ஆத்தமங்களைத்தப்புவீப்பார்: அவர்களுடைய இரத்தம் அவர் பார்வைக்கு அருமைமையிருக்கும்.—அவர் சீவித்திருப்பார், வேபாவின் பொன் அவருக்குக்கொடுக்கப்படும்: அவர் நிமித்தம் இடைவிடாமல் பிரார்த்தனைசெய்யப்படும்; நாடோறும் வாழ்த்தப்படுவார்.—பூமியிலே மலைகளினுச்சிகளில் ஒருபிடி தானியமிருக்கும்; அதின்விளைவு விபாலோனைப்போல் அசையும்: நகரத்தார் பூமியின் புல்லுப்போல் செழித்தோங்குவார்கள்.—அவர் நாமம் என்றும் நிற்கும்: சூரியனுள்ளமட்டும் அவர் நாமம் பிரஸ்தாபமாகும்: மனுஷர் அவர் மூலமாக ஆசீர்வாதம் பெறுவார்கள்: சருவதேசத்தாரும் அவரைவாழ்த்துவார்கள்.—இலரவேலின் தேவனாயிருக்கிற தேவனாகிய யெகோவா வாழ்த்தப்படக்கடவர், அவர் மாத்திரம் ஆச்சரியமான கிரியைகளைச்செய்துவருகிறார்.—மகிமைபொருந்திய அவருடையநாமம் சதாகாலமும் வாழ்த்தப்படக்கடவது: பூமண்டலமுழுவதும் அவருடைய மகிமையினால் நிறைந்திருப்பதாக; ஆமென், ஆமென்.—ஈஷாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தன.

௭௩. சங்கீதம்.

௧. ஆசாப் துன்மார்க்கருடைய வாழ்வைக்கண்டு பொருமைகொள்ளல்: ௨௮. அதினால் அவனுக்குக்கிடைத்தபலனைக்காட்டல்.

ஆசாப்பின் சங்கீதம்.

ஈத்த இருதயமுள்ளவர்களாகிய இலரவேலருக்குத் தேவன் நன்மைசெய்கிறவரே.—என் கால்கள் தன்னாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றேதப்பின.—துன்மார்க்கரின் வாழ்

வை நான் பார்த்தபொழுது அகங்காரிகளாகிய அவர்கள்மேற் பொருமைகொண்டேன்.—மரணத்தில் அவர்களுக்குயாதீனயில்லை: அவர்கள்பெலும்பினைவுள்ளது.—மற்ற மனுஷர்போல இவர்கள் கிவெசப்படுகிறதில்லை; மற்றமனுஷர்போல உபத்திரவப்படுகிறதில்லை.—அதினியித்தம் அகங்காரரு சரப்பணியைப்போல் இவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கின்றது; கொடுமை ஒரு ஆடையைப்போல் அவர்களைமூடுகின்றது.—கிணத்தினால் அவர்கள் கண்கள் செழித்துமேலேநிற்கின்றன: அவர்கள் மனவிருப்பத்திற்கு அதிகம் பெற்றிருக்கிறார்கள்.—அவர்கள் இகழ்ச்சிபண்ணுவார்கள், தீங்குபேசுகிறார்கள்: கொடுமையைக் குறித்து அகந்தையாய்ப் பேசுகிறார்கள்.—அவர்கள் வானங்களுக்கு வீரோதமாய் வாய் திறக்கிறார்கள், அவர்கள் காவு பூமியெங்கும் உலாவுகின்றது.—அதினால் அவருடைய சனங்கள் அங்கே திரும்பிப்போகிறார்கள்: சலங்கள் அவர்களுக்கு நிறைவாய்ச் சரந்துவரும்.—தேவனுக்கு இது எப்படித் தெரியும், சருவத்துக்குமேலானவருக்கு அறிவுண்டாவென்று சொல்லுகிறார்கள்.—பாருங்கள், துன்மார்க்கராகிய இவர்கள் உலகத்திலே வாழ்வுபெற்று, செல்வத்தில் விருத்தியடைந்திருக்கிறார்கள்.—நாடோறும் நான்வாழ்க்கிக்கப்பட்டும், கால்தோறும் தண்டிக்கப்பட்டிருக்கிறேன்.—நான் மனைதச்சத்தம்பண்ணிக்கொற்றமற்றவனாய் என் கைகளைக் கழுவினதுவிருதாவேயென்றேன்.—இவ்வீதமாய்ப் பேசுவேனென்று நான்சொன்னால் உம்முடைய சனங்களின் சந்ததிக்குத்துரோகியாவேன்.—இதை அறிவாயும்பொருட்டு நான் சிந்தித்துப்பார்த்தேன், தேவனுடைய பரிசுத்த ஸ்தானத்திற்குப்போய், அவர்கள் முடிவை அறியுமளவும் இது எனக்குமிவகவும் அரிதாயிருந்தது.—நீர் அவர்களைச் சறுக்குவதற்கேற்ற இடங்களில்வந்து, அழிவுக்கேற்ற இடங்களில் விழப்பண்ணுகிறீர், இது நிச்சயம்.—ஒரு நிமிஷத்துக்குள் அவர்கள் எப்படி அழிந்துபோகிறார்கள்; அவர்கள் பயங்கரத்தினால் நாசமாகிறார்கள்.—ஆண்டவரே, நித்திரை தெனியும் உலகப்பொழுது சொப்பனம்போல அவர்கள் வடிவை அழியப்பண்ணுவீர்.—இவ்வீதமாய் என் மனம் உதுக்கிக்க என் உள்ளிந்திரியங்களிலே குத்தப்பட்டேன்.—நான்காரியமறியாதமூடன், உமதுசமுதேசத்தில் மிருகத்தைப்போலிருந்தேன்.—ஆளுலும் உகநான் இடைவிடாமல் உம்மோடிருக்கிறேன்: நீர் என்வலக்கையைப்பிடித்துத் தாங்குவீர்.—நீர் உமது ஆலோசனையின்படி என்னைநடத்தி, முடிவில் என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.—பரமண்டலத்தில் உம்மையன்றி எனக்குவேறார், உடு

(அ) க.இரா.ச.உ.உ.ச. சங்.உ.அ. சக.க.ய. (க) ஏசா.சக.உ.க. மீகா.எ.யெ. (ய) உ.நாளா.க.உ.உ. சங்.சடு. ௨௨. ஏசா.சக.எ. (யக) ஏசா.சக.உ.உ.உ.க. (யச) சங்.யக.யடு. (யசு) க.இரா.ச.உ.ய. (யஎ) சங்.அக.க.க. ஓர்க்.க.ச.அ. (யஅ)யாத்.யடு.யஉ.(யக)நிக.க.டு.எண்.யச.உ.க. சக.யச.க.—(எக.சங்.க.)யோபு.உ.க.எ.சங்.க.எ.க. எரே.யஉ.க. (எ) யோபு.யடு.உ.எ. எரே.டு.உ.அ. (அ)ஒளி.எ.யக. உ.பே.துரு.உ.ய.அ.யூ.தா.யக. (க)வெளி.யக.க.(ய)சங்'எடு.அ. (யக) யோபு.உ.உ.யக. (யச) யோபு.கடு.க. மல்.க.யச.சங்.உ.உ.க.க.(யக)சங்.எ.எ.யக.(யஎ)பிர.அ.யெ. (உய)யோபு. உ.ய.அ. சங்.க.ய.டு. ஏசா.உ.க.எ.அ. (உஉ) சங்.க.உ.எ. நீதி.க.ய.உ. (உச) சங்.க.உ.அ.ஏசா.டு.அ.அ.(உடு)பிலி.க.அ.

பூமண்டலத்தில் உம்மைத்தவிரவேறென்றையும் உக விரும்பேன்.—என் மாமிசமும் எனதுன்னமும் மாளுகின்றன: ஆளுநர் தேவன் என்மனதுக்கு ஆதரவுஞ் சதாகாலமும் என்பங்குமாயிருக்கி ளென்றி.—பாரும், உமக்குத்தரமாய்ப்போகிறவர்கள் நாசமுடைவார்கள்: காமுராய் உம்மைவிட்டுப் புகுபோகிற யாவரையுஞ் சங்கரிப்பீர்.—நான் தேவனைச் சமீபித்துவருவது எனக்கு நலம்; நான் உம்முடைய சகலகிரியையையும் தெரிவிக்கும்படி ஆண்டவராகிய யெகோவாவைப் புகலிடமாகக்கொண்டேன்.

எச. சங்கீதம்.

க. தேவாலயத்தைக்குறித்துப் புலம்பல்: டி. தேவனைப் பிரார்த்தித்தல்.

ஆசாப்பின்போதக சங்கீதம்.

தேவனே, நீர்நெடுங்காலமாக எங்களை என் தள்ளிவிட்டீர்; உமது மேய்ச்சலின் ஆடுகளின் மேல்உமதுகோபாக்கினி என்புகைகின்றது.—நீர் பூருவகாலத்தில் கிரயத்துக்குவாங்கின உமது சபையையும், நீர்மீட்டுக்கொண்ட உமது சதந்தரமானகோத்திரத்தையும், உமது வாசஸ்தலமாகிய இரத்தச்சீயோன் மலையையும் நினைந்தருளும்.— நெடுங்காலம் பாழாய்க்கிடக்கிற ஸ்தானங்களில் உம்முடைய பாதங்கள் எழுந்தருளச் செய்யும்; சத்துருபரிசுத்தஸ்தானத்தின்பலநிழல்களைச்செய்தான்.—உம்முடைய சத்துருக்கள் உமதுசபைகளுக்கும்என்கருசித்து, அடையாளங்களாகத்தங்கள் கொடுக்களை நாட்டுகிறார்கள்.—கோடாரியை ஒங்கிச்சோலையிலே மரங்களைத்தறிப்பவன் பேர் பெற்றிருப்பான்.—இப்பொழுதோ அவர்கள்அதிள் விசுத்திரவேலைகள்முழுவதையும்வாய்ச்சிகளினாலும், சம்மட்டிகளினாலுஞ் சிதைக்கிறார்கள்.—உமதுபரிசுத்தஸ்தானத்தைஅக்கினிக்குஇரையாக்கினார்கள், உமதுநாமத்தின்வாசஸ்தலத்தைத்தரமட்டும் இடித்து அசுசிப்படுத்தினார்கள்.—நாங்கள் அவைகளை முழுமையுஞ் சங்கரிப்போமாகவென்று தங்கள் மனதிலே சிந்தித்தார்கள்: தேசத்திலுள்ள தேவாலயங்கள் யாவையும் அவர்கள் சுட்டெரித்தார்கள்.—எங்களுக்குருந்தஅடையாளங்களைக்காணோம்: இப்பொழுதுதீர்க்கதரிசி ஒருவருயில்லை: இது எதுவரைக்குமென்றுஅறிவிதவன் எங்களுக்குள்ளே யில்லை.—தேவனே, எதுவரைக்கும் சத்துருநிந்திப்பான், பகைவன் உமது நாமத்தைஎப்பொழுதுந் துஷணிப்பானா.—யெவலக்கையாகியஉமதுகையைஎன்முடக்குகிறீர்; டி. அதை உமதுமார்பினின்று நீட்டும்.—பூருவகாலமுதல்பூமியில் இரட்சிப்புக்களைச்செய்துவருகிற உக தேவன் என் இராசா.—நீர் உமது பராக்கிரமத்

தினாலே சமுத்திரத்தைப்பிரித்துவிட்டீர்: சலத்திலுள்ளநாகங்களின்தலைகளைஉடைத்துவிட்டீர்.—நீர் விவியாதனின்தலைகளைநசுக்கி, அவைகளைவயசனவாசிகளாகிய சனங்களுக்கு உணவாகக்கொடுத்தீர்.—நீர், ஊற்றையும்வெள்ளத்தையும்பிளந்து விட்டீர்: நீர் மகாநதிகளைவற்றும்படிசெய்தீர்.—பயசு கல் உம்முடையது, இரவும்உம்முடையது: ஒளியையுஞ் சூரியனையும் ஏற்படுத்தினீர்.—பூமியின்சயெகல எல்லைகளையும்நிலைப்படுத்தினீர்: கோடைகாலத்தையும்மாரிகாலத்தையும்ஏற்படுத்தினீர்.—யெய்யெகோவாவே, சத்துரு உம்மைநிந்தித்தான், அஞ்ஞானசனங்கள் உமதுநாமத்தைஅலட்சியம்பண்ணினினார்கள், இதைநினைத்துக்கொள்ளும்.—உமதுபயசுருவின் பிராணனைக் காட்டுமிருகத்துக்கு ஒப்பியானிரும்: உபத்திரவப்படுகிற உமது சபையை எப்பொழுதும் மறவாதிரும்.—உமது உடன்ப உயிர்க்கையை நினைந்தருளும்: பூமியின் அந்தகாரமான இடங்கள் கொடுமையுள்ள குடிகளால் நிறைந்திருக்கின்றன.—கிலேசப்பட்ட சனங்கள் உக வெட்கத்தோடே திரும்பவிடாதிரும்: உபத்திரவப்படுகிறவனும், திக்கற்றவனும் உமது நாமத்தைத்துகிக்கும்படிசெய்யும்.—தேவனே, எழுந்தருளும், உம்முடையவழக்கை நடத்தும்: அஞ்ஞானிநாடோறும் உம்மைநிந்திக்கிறான், இதை நினைத்துக்கொள்ளும்.—உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதிரும்: உம்மைவிரோதிக்கிறவர்களுடைய கலகம் இடைவிடாமல்பெருகுகின்றது.

எடு. சங்கீதம்.

தேவனைத்துதித்தல். போதகம்பண்ணல்.

அல்தஷ்டேகத் வாத்தியத்தில் வாசிக்கும்படிபாடகத் தலவனிடத்தில் ஆசாப் ஒப்பித்த சங்கீதம். தேவனே, நாங்கள் உம்மைத்துதிக்கிறோம், நாங்கள் உம்மைத்துதிக்கிறோம்: உமதுநாமம்சமீபமாயிருக்கிறதென்று உமது ஆச்சரியமான கிரியைகள் தெரிவிக்கின்றன.—நியமிக்கப்பட்டகாலத்திலே யதார்த்தமாக நியாயம்விசாரிப்பேன்.—பூமி அதின்சகலகுடிகளோடுங்கரைந்துபோகின்றது: நான்அதின்துண்களை நிலைநிறுத்துகிறேன். சேலா.—நான் அஞ்ஞானிகளைப்பார்த்து, நீங்கள் அஞ்ஞானமாய் நடவாதிருங்களென்றும், துன்மார்க்கரைப்பார்த்து, நீங்கள்கொம்பைஉயர்த்தாதிருங்கள்:—அதிகியரத்தில் உங்கள்கொம்பை உயர்த்தாதிருங்கள்: வணக்காத சமுத்துடன்பேசாதிருங்களென்றுஞ் சொன்னேன்.—கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலுமிருந்து வாழ்வுவராது.—தேவனே நியாயாதிபதி: அவர் ஒருவனைத்தாழ்த்துகிறார், ஒருவனை உயர்த்துகிறார்.—கலந்தசெர் அ

(உக) சங். அச. உ. (உஎ) யாத். கச. டி. எண். டி. கக. யாத். ச. ச. எ. பி. டி. உ. உ. (உஅ) சங். ஈ. உ. உ. — (எச. சங். க.) சங். ச. ச. க. உ. க. எரே. க. க. எ. உ. பா. உ. க. உ. ய. (உ) யாத். டி. டி. எ. உ. பா. க. உ. க. உ. பா. க. உ. அ. எரே. டி. ய. க. (ச) புல. உ. எ. தானி. க. உ. எ. (சு) க. இரா. க. டி. அ. (எ) உ. இரா. உ. டி. க. (க) க. சா. மு. க. க. ஆ. மோ. அ. ய. க. (யக) புல. உ. க. (யக) யாத். ய. ச. உ. க. ஏ. சா. டி. க. க. எ. சே. உ. க. க. (யச) எண். ய. ச. க. (யடு) யாத். ய. எ. டி. க. யோ. ச. க. டி. உ. (யக) ஆ. தி. க. ய. ச. (யஎ) அ. ய. எ. உ. க. ஆ. தி. அ. உ. உ. (யஅ) வெளி. ய. க. ய. க. (யக) உன். உ. ய. ச. (உய) ஆ. தி. ய. எ. அ. லே. வி. உ. ச. ச. ச. எரே. க. க. உ. க. — (எடு. சங். ச.) ச. க. உ. க. (எ) சங். டி. ய. க. க. சா. மு. உ. எ. தானி. உ. உ. க. (அ) யோ. பு. உ. க. உ. ய. எரே. உ. டி. டி. க. வெளி. ய. ச. ய. வெளி. ய. க. ய. க.

நிற மதுபானம் நிறைந்த ஒருபாத்திரம் தேவனுடைய கையிலிருக்கின்றது; அதிலுள்ளதை வார்க்கிறார்: பூமியிலுள்ள துன்மார்க்கர்யாவரும் அதை வண்டல்களுடன் உறிஞ்சிக்கொடுப்பார்கள்.—நான் யாக்கோபின் தேவனைப்பாடி, என்றும் பிரஸ்தாபம் பண்ணுவேன்.—துன்மார்க்கருடையகொம்புகள் யாவையும் சேதிப்பேன்; சன்மார்க்கருடையகொம்புகள் உயர்த்தப்படும்.

எசு. சங்கீதம்.

செயத்தினிமித்தம் தேவனைப்பாராட்டல்.

நிகிதோத் வாத்தியத்தில் வாசிக்கும்பொருட்டுப் பாடகத்தவலவனிடத்தில் ஆசாப் ஒப்பித்தசங்கீதம். பூதாவில் தேவன் அறியப்பட்டிருக்கிறார்: இவரவெல்லாம் அவர் நாமம் பெரியது.—ஷாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவர் வாசத்தவமுமிருக்கின்றன.—அங்கே அவர் வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், கட்கத்தையும், யுத்த அணிகளையும் தகர்த்துவிட்டார். சேலா.—கொள்ளையுள்ள மலைகளைப்பார்க்கிலும் நீ அதிக மகிமையும் மேன்மையுமுள்ளதாயிருக்கிறது.—வன்னெஞ்சுடையவர்கள் கொள்ளையிடப்பட்டு, மகாநித்திரையடைந்தார்கள்: பராக்கிரம சாலிகளில் ஒருவரும் தமது கைகளைக்காணவில்லை.—யாக்கோபின் தேவனை, நீர் கடிந்துகொள்ள இரதமுங்குதிரையும் மகாநித்திரையில் விழுந்தன.—நீர், நீரேயங்கரமானவர்: நீர் கோபங்கொள்ளுகையில், உமதுசமுடத்தில் நிற்கவல்லவன்யாவன்.—நீர் வானத்தினின்று நியாயத்தின்புக்கேட்கும்படிபண்ணினீர்.—நியாயம் விசாரிக்கவும் பூமியில் உபத்திரவப்படுகிறவர்கள் யாவரையும் இரட்சிக்கவும் தேவன் எழுந்தருளினபொழுது, பூமிப்பயந்து அமைந்தது. சேலா.—மனுஷருடைய கோபம் உமக்குத் துதியாய் முடியும்: மிஞ்சுகக் கோபத்தை அடக்குவீரே.—சங்கற்பம் பண்ணி அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்: அவரைச் சூழ்ந் திருக்கிற யாவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக்கொண்டு வருவார்கள்.—அவர் பிரபுகளின் மனதைச் சேதிக்கிறார்: அவர் பூமியிலுள்ள இராசாக்களுக்கும் பயங்கரமானவர்.

எள். சங்கீதம்.

க. ஆபத்துக்காலத்தில் புலம்பல்: டி. தேவனைப் புகவீடமாகக்கொள்ளுதல்.

பாடகத்தவலவனாகிய யெதூதானிடத்தில் ஆசாப் ஒப்பித்த சங்கீதம்.

நான் குரலிட்டே தேவனை நோக்கிக் கூப்பிட்டேன், என்சத்தந்தேவனிடத்தில் செல்ல, அவர்

எனக்குச்செவிகொடுத்தார்.—என் ஆபத்துக்காலத்தில் ஆண்டவரைத் தேடினேன்: இரவிலும் என்னை ஓயாமல் நீட்டப்பட்டிருந்தது: என் ஆத்தமம் ஆறுதலைமறந்தது.—நான் தேவனை நினைத்துக்கலங்கினேன்: நான் சிந்திக்கையில் என் ஆவி அமிழ்ந்துபோயிற்று. சேலா.—நீர் என் கண்ணுக்கு நித்திரையைவிலக்குகிறீர்: நான் பேசக்கூடா தபடி விசனப்பட்டேன்.—பூருவகாலத்தின் நான்களையும் ஆதிகாலங்களின் வருஷங்களையுஞ் சிந்தித்தேன்.—இராக்காலத்திலும் எனக்குக்கிடைத்த பாட்டை நினைக்கிறேன்: என் சிந்தையிலுள்ளவைகளைத்தியானிக்கிறேன்: என் ஆவி ஆலோசிக்கின்றது.—ஆண்டவர் எப்பொழுதாநின்றுள்ளிவிடுவாரா, இனிப்பிரியங்கூட்டாரா.—அவருடைய தயை முழுவதும் அற்றுப்போயிற்று, தலைமுறை தலைமுறைவரைக்கும் உண்டாயிருக்கும் வாக்குத்தத்தம் ஒழிந்துபோயிற்று.—தேவன் தயை செய்ய மறந்தாரா, அவர்கோபங்கொண்டு தமது இரக்கங்களை அடைத்துவிட்டாரா. சேலா.—பின்பு இதுவே என்பவ்வீனம்: சருவத்துக்குமே வலானவருடைய வலக்கரம் மாறுதல்செய்யுமென்றேன்.—நான் யெகோவாவின் கிரியைகளை நினைப்பேன்: பூருவத்திலுள்ள உமது அதிகாரங்களை நினைத்துக்கொள்வேன்.—உமது கிரியைகளை விலாவற்றையுஞ்சிந்தித்து, உமது செயல்களைக் குறித்துப்பேசுவேன்.—தேவனை, உமதுபாதை பரிசுத்தத்தானத்திலிருக்கின்றது: தேவனாகிய உமமைப்போலப்பெரிய தேவன் யாவன்.—நீர் அற்புதகிருத்தியங்களைச்செய்கிற தேவன்: சனங்களுக்குள்ளே உமதுபராக்கிரமத்தைவிளங்கக்காட்டினீர்.—யாக்கோபு, யோசேப்பு என்பவர் களுடைய புத்திரராகிய உம்முடையசனங்களை உமது புயத்தினால் மீட்டீர். சேலா.—தேவனே, யெசுசலங்கள் உம்மைக்கண்டன, சலங்கள் உம்மைக்கண்டெத்தனித்தன: ஆழிகளுக்கலங்கின.—மேல்கங்கள் சலத்தைப்பொழிந்தன: ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டன: உம்முடைய அம்புகள் பிரயோகிக்கப்பட்டன.—உமது முழக்கத்தின் தொனி ஆகாயத்திலிருந்தது: மின்னல்கள் பூமண்டலத்தைப் பிரகாசிப்பித்தன: பூமிக்குலங்கி அதிர்ந்தது.—உமது பாதை கடலிலும், உமது மாரக்கம் சமுத்திரத்திலும் இருக்கின்றன: உமது அடிச்சுவடுகள் தெரியப்படவில்லை.—மோசே, ஆரோன் என்பவர்களால் உமது சனங்களை ஆட்டுக்கூட்டங்களைப்போல வழிநடத்தினீர்.

எஅ. சங்கீதம்.

இவரவெலருக்குத் தேவன் செய்ததண்டனைகளையும் அற்புத கிரியைகளையுந் தெரிவித்தல்.

(ஐ) எரே.சஅ.உரு.—(எசு. சங். க.) சங்.சஅ.க., (க) சங்.சக.க. எசேக்.கக.க., (ச) எசேக்.கஅ.யெ.யக. (டு) எசா.சக.யெ. எரே.டுக.கக. (சு) யாத்.யெ.உ.உக. எசேக்.கக.உய. நாகூ.உ.யக. சக.யெ.உச. (எ) நாகூ.க.க. (அ) எசேக்.கஅ.உய. (க) உ.நாளா.உக.யக. (ய) யாத்.க.யக. யாத்.யஅ.யக. (யக) பிர.டு.சு.டு.சு. உ.நாளா.கூ.உ.உ.உக.—(எள். சங். உ.) சங்.டு.ய.யெ. எசா.உக.க.யக. (டு) உபா.கூ.எ. எசா.டுக.க. (அ) ரோ.க.க. (க) எசா.சக.யெ. (யக) யாத்.யெ.யெ. (யடு) யாத்.க.க. உபா.கூ.உக. (யசு) யாத்.யச.உக. யோச.கூ.யெ.யக. அபகூ.க.அ., (யஎ) உ.சாமு.உஉ.யெ. அபகூ.க.யக. (யஅ) உ.சாமு.உஉ.அ. (யக) அபகூ.க.யெ. யாத்.யச.உஅ. (உய) யாத்.யக.உக. எசா.கக.யக.யெ. ஒசி.யெ.யக.—(எஅ. சங்.)

ஆசாப்பின் போதக சங்கீதம்.

61ன் சனங்களே, என் உபதேசத்தைக்கேளுங்கள்: என்வாய்மொழிகளுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள்.-நான் ஒரு உவமையோடே என் வாயைத்திறந்து, பூருவிகப் புதைபொருள்களை வெளிப்படுத்துவேன்.-அவைகளை நாம்கேள்விப்பட்டு அறிந்தோம், நம்முடையபிதாக்கள் அவைகளை நமக்குத்தெரிவித்தார்கள்.-அவர்களுடைய பிள்ளைகளுக்கு நாம் அவைகளை மறைக்கமாட்டோம், பின்வருஞ் சந்ததியாருக்கு யெகோவாவின் துணிகளையும், பராக்கிரமத்தையும், அவர்செய்த ஆச்சரியமான கிரியைகளையும் வெளிப்படுத்துவோம்.-இனிப்பிறக்கும் பிள்ளைகளையின்பேர்த்தியார் அவைகளை அறிந்துகொண்டெங்கள் பிள்ளைகளுக்குச்சொல்லும்படிக்கும், -தேவன்மேல் நம்பிக்கையைக்கும்படிக்கும், தேவனுடைய கிரியைகளை மறவாமல் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படிக்கும், -நிலையில்லாதமனதையும் தேவனைப்பற்றும் விசுவாசமில்லாத ஆவியையுமுள்ளவர்களாகிக் கருவங்கொண்டெட்டளையீறினவர்களாகிய தங்கள் பிதாக்களுக்கு ஒப்பாகாதபடிக்கும், -அவர்தாமயாக்கோபின்வயிசத்தில் ஏற்படுத்தியசாட்சியையும், இராவேல்வயிசத்தில் ஸ்தாபித்த கட்டளையையும் நம்முடைய பிதாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி அவர்களுக்குக்கட்டளையிட்டார்.-யுத்தசன்னத்தராய் வில்லுகளைத்தரித்த எப்ராயீம் சந்ததியார் யுத்தகாலத்தில் புறங்காட்டினார்கள்.-அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக்கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளையின்படி நடக்கச்சம்மதியாமலும், -மிக தங்களுக்கு அவர் காண்பித்த கிரியைகளையும், -மெ அற்புதங்களையும் மறந்துவிட்டார்கள்.-எகிப்து தேசத்திலுள்ள சோவான்வெளியில் அவர்களுடைய பிதாக்களுக்குமுன்பாக அவர் ஆச்சரியமான கிரியைகளைச்செய்தார்.-அவர் கடலைப்பரிந்து அதை அவர்கள் கட்டகப்பண்ணினார்; சலம்குவிந்துநிற்கச்செய்தார்.-பகவிலேமேகத்தினாலும், இராமுமுவுதிலும் அக்கினிப்பிரகாசத்தினாலும் அவர்களுக்கு வழிகாட்டினார்.-வனத்திற்கன்மலைகளைப்பிளந்து, மகா ஆழத்தினின்று கொடுப்பதுபோலப் பாணம்பண்ணக் கொடுத்தார்.-கன்மலையினின்று நீரோடைகளைத்தோற்றுவித்தார், நதிபோலச்சலம் ஓடச்செய்தார்.-மெ பின்பு அவர்கள் சருவத்துக்குமேலானவரைக்கோப்படுத்தி, வனத்தில் அவருக்கு விரோதமடிமாய் மன்மேலும் பாவஞ்செய்தார்கள்.-அவர்கள்தங்கள் இஷ்டப்படிபோசனங்கேட்டுத்தே

வனைப்பரிட்சித்தார்கள்.-அவர்களதேவனுக்குவிரோதமாகப்பேசி, தேவன் வனத்திலே நமக்குப்போசனத்தை ஆயத்தப்படுத்தித் தரக்கூடமா;-பாருங்கள், அவர்கள் கன்மலையை அடிக்க உலு அகினின்று சலம் ஊறிப்பறப்பட்டு, ஓடைகளாய்ப்புரண்டுவந்தது; அதைப்போலப்போசனமும் கொடுப்பாரா; தமதுசனங்களுக்கு மாயிசத்தை ஆயத்தப்படுத்துவாரா வென்றார்கள்.-அதை உகயெகோவா கேட்டுக்கோபங்கொண்டார்.-அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளை உடயிட்டு, வானங்களின் கதவுகளைத்திறந்து, -மண் உகளுவை அவர்களுக்கு ஆகாரமாகவருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியங்களைக்கொடுக்க, -மனு உசுஷர்பெரியோருக்கேற்றபோசனத்தைப்புகித்தார்கள், அவர்கள் திருத்திபறும்படி அவர்போசனத்தை அனுப்பினார்.-நாயக்கோபுவயிசத்துக்குவிரோதமாக அக்கினிபற்றி எரிந்தது, இராவேலுக்குவிரோதமாக அவருடைய கோபமுண்டது. ஆகிலும் அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலுயிருந்தார்கள்.-அவர்தமதுவல்லமையினால் ஆகாசத்தில் கீழ்காற உகறு உலாவச்செய்து, தென்றலையும் வரப்பண்ணினார்.-நாளைப்போல மாயிசத்தையும், கடற்கரை உளமணலைப்போலப்பறவைகளையும் அவர்கள்மேல் வருஷிக்கப்பண்ணி, -அவர்களுடையபானய உகிதில் அவர்கள் கூடாரங்களைச்சுற்றியிறங்கச்செய்தார்.-அவர்கள் நிரையப்புகித்தார்கள்: அவர்களுடைய மனோவாஞ்சையைத் திருத்திப்படுத்தினார்.-அவர்கள் தங்கள் இச்சையை அரோசிக்குமுன், கூலி அவர்கள் போசனம் அவர்கள் வாயிலிருக்கையில், -தேவனுடைய கோபம் அவர்களுக்குள் கூசுளே தோன்றி, அவர்களில் புஷ்டியானவர்களைச் சங்கரித்து, இராவேலரில் வலிய வாலிபரானவர்களை மடியப்பண்ணிற்று.-இவையெல்லாம் கூஉ நடந்தும், அவர்கள் அவருடைய ஆச்சரியமான கிரியைகளில் நம்பிக்கையைமால் பின்னும்பாவஞ்செய்தார்கள்.-ஆதலால் அவர்களுடையநாள் கூசுளை விருதாவாகவும், அவர்களுடைய வருஷங்களைத்துயரமாகவும் கழியப்பண்ணினார்.-அவர்களைக்கொலைசெய்கிறபொழுது, அவர்கள் அவரைத்தேடி மனந்திரும்பி விரைந்து தேவனை நாடினார்கள்.-தேவன் தங்கள் கன்மலையென்றும், சருவத்துக்குமேலான தேவன் தங்கள் மீட்பரென்றுஞ் சிந்தித்தார்கள்.-ஆனாலும் அவர்கள்தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.-அவர்கள் இருதயம் அவர்மேல் நிலைகொள்ளவில்லை, அவர்கள் அவருடைய உடன்

(க) ஏசா.இக.ச. (உ) மத்.யூ.கூ.இ. (ச) உபா.ச.ய. யோவே.க.கூ. யாத்.உஉ.உசு. யோசு.ச.சு.எ. (எ) உ.இரா. மெ.யி.ச. எசேக்.உய.யி. யாத்.கூ.உ. உபா.கூ.கூ.யூ. உ.நாளா.உய.கூ.கூ.யி. (அ) உபா.சு.எ. (ய) உ.இரா.யெ.யி. (யஉ) யாத்.எ. யாத்.யஉ. எண்.யூ.உஉ. (யக) யாத்.யி.ச.உசு. யாத்.யி.கூ. (யச) யாத்.யி.ச.உசு. யாத்.யி.ச.உசு. (யடி) யாத்.யி.ச. க.கொரி.யி.ச. (யஎ) உபா.கூ.உஉ. எபி.யி.யக. (யடி) யாத்.யி.ச.உ. (யக) எண்.யி.ச. (உச) எண். யக.க.யி. (உஉ) ஆதி.எ.யக. மல்.கூ.யி. (உக) யாத்.யி.ச.யூ. யோவா.சு.கூ. க.கொரி.யி.கூ. (உடி) எபி.கூ.யி. யூதா.இ. (உசு) எண்.யக.கூ. (கூ) எண்.யி.ச.உசு.கூ. (கச) ஒசி.இ.யி.கூ. (கடி) உபா.கூ.உசு.யி.கூ. யாத்.யி.கூ. யி.ச. உபா.எ.டி.

படிக்கைக்கேற்க உண்மையாய் நடக்கவில்லை.—
 ௬௮ ஆளுலும் அவர் தமையுள்ளவராய் அவர்களை நா
 சப்படுத்தாமல் அவர்களுடைய பாவத்தை மன்
 னித்தார்: அவர்கள்மேல் தமது கோபமுளவிடா
 மல் பலமுறை தமது கோபத்தை விலக்கவிட்
 ௬௯ டார்.—அவர்கள் மாயிசுமென்றும், விரைந்துசென்
 று திரும்பி வராதகாற்றுக்குச்சமமென்றும் நினைந்
 சயி தார்.—வனாந்தரத்தில் அவர்கள் எத்தனைதரம் அவ
 ருக்குக்கோபம் வருவித்து வனத்தில் அவரை வி
 சக சனப்படுத்தினார்கள்.—அவர்கள் திரும்பித் தேவ
 னைப்பரீட்சித்து, இலரவேலின் பரிசுத்தரைக்
 ௭௦ உட்கோப்பப்படுத்தினார்கள்.—அவர்கள் அவருடைய
 கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்குத் தப்
 ௭௧ புவித்தினத்தையும் சிந்திக்கவில்லை.—அவர் எ
 யிப்பில் அடையாளங்கனையும், சோவான் வெளிப்
 பில் ஆச்சரியமான கிரியைகளையும் வெளிப்ப
 ௭௨ சசு செய்தினார்.—அவர்களுடைய நதிகளையும், அவர்கள்
 பாணஞ் செய்யாதபடி அவர்கள் நீரோடைகளை
 ௭௩ சடுயும் இரத்தமாக்கினார்.—அவர்களை அரிக்கும்படி
 வண்டுகளையும், அவர்களைக்கெடுக்கும்படி தவளை
 ௭௪ சக களையும் அவர்களுக்குள் அனுப்பி, அவர்களுடை
 யநிலத்தின் விளைவைப்பச்சைப்புழுக்களுக்கும்,
 அவர்களுடையசெய்கையின்பலனைவெட்டுக்கி
 ௭௫ சளிகளுக்குக் கொடுத்துவிட்டார்.—கல்மழையி
 னால் அவர்களுடைய திராட்சக்கொடிகளையும், ஆ
 லாங்கட்டியினால் அவர்களுடைய அந்திமரங்க
 ௭௬ சளையும் அழித்து, அவர்களுடைய மிருகசீவன்க
 ளைக்கல்மழைக்கும் அவர்களுடைய ஆடுமொடுகளை
 ௭௭ சக மின்னுக்கும் ஒப்பித்தார்.—அவர் தீமைசெய்யுந்
 தூதர்களை அனுப்பி, தமது அகோரகோபத்தையும்,
 சாபத்தையும், வேதனையையும், உபத்திரவத்தை
 ௭௮ ளையும் அவர்கள்மேல் வருவித்தார்.—அவர்களுடை
 யபிராணனை மரணத்துக்கு விலக்காமல், அவர்க
 ளுடைய சிவனைப்பெருவாரிக்காய்ச்சலுக்கு ஒப்
 ௭௯ பித்து, தமது கோபத்துக்கு இடங்கொடுத்தார்.—அ
 வர்களையின் கூடாரங்களுக்குள் எகிப்பின் பிரதா
 னபலமாகிய முதற்பேருணவர்கள் யாவரையும்
 ௮௦ டுட நாசப்படுத்தினார்.—தம்முடைய சனங்களை ஆடு
 களைப்போல்புறப்படுத்தி, வனத்தில் அவர்களை
 ௮௧ டுட மந்தைபோல நடத்தி, அவர்கள் பயப்படாதபடி
 அவர்களை விக்கினமின்றிக் கூட்டிக்கொண்டு
 போய்விட்டார்: கடல் அவர்களுடைய சத்து
 ௮௨ டு ருக்களை மூடிற்று.—அவர் தம்முடைய சனங்களைத்
 தமது பரிசுத்தஸ்தானமும், தமது வலக்கரமிட்ட
 ௮௩ இந்தமலையுமாகிய எல்லையில் அழைத்துவந்து, —
 ௮௪ டுடி அவர்களுக்கு முன்னின்று சாதியாரைத்தூத்தி,
 தேசத்தை அவர்களுக்கு தூலாலேபங்கிட்டு, அ

வர்களுடைய கூடாரங்களில் இலரவேலருடை
 ய கோத்திரங்களை வசிக்கப்பண்ணினார்.—ஆளு டுசு
 லும் அவர்கள் சருவத்துக்குமேலான தேவனை
 ப்பரீட்சித்து, அவரைக்கோப்பப்படுத்தினார்கள்;
 அவருடைய பிரமாணவாக்கியங்களைக்கொக் கொ
 ள்ளாமல், —தங்கள் பிதாக்களைப்போலப் பின்வாங்கு
 ௮௫ கித்துரோகஞ்செய்து, மோசஞ்செய்கிறவில்லைப்
 போலத்துவண்டார்கள்.—அவர்கள் தங்கள் உயர்ந்
 ௮௬ தஸ்தானங்களினால் அவரைக்கோப்பப்படுத்தினா
 ர்கள், தங்கள் தொழிற்படுத்திய விக்கிரகங்களி
 னால் அவருக்குக்கோபம் எழுப்பினார்கள்.—தே டுசு
 வன் இதைக்கேட்டு உக்கிரங்கொண்டு, இலர
 வேலரை மிகவும் வெறுத்து, —தாம் மனுஷருக் கல்
 ௮௭ ருள் ஐலோவில் ஸ்தாபித்தகூடாரமாகிய ஆவா
 சத்தைவிட்டு, —தமது பலத்தைச்சிறையிருப்புக் கசு
 கும், தமது மகிமையைச் சத்துருவினைக்கைக்கும் ஒப்
 ௮௮ பித்து, —தம்முடைய சனங்களைக் கட்டத்துக்கு
 இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேற் கோபங்
 கொண்டார்.—அவர்கள் வாலிபரை அக்கினிபட்
 ௮௯ கித்து; அவர்கள் கன்னியர்கள் விவாகமில்லா
 திருந்தார்கள்.—அவர்கள் ஆசாரியர்கள் கட்டத்தி
 ௯௦ ளால் விழுந்தார்கள்; இவர்கள் விதவைகள் அழ
 வில்லை.—அப்பொழுது ஆண்டவர் கித்திரை கடு
 தெளிந்தவனைப்போலவும் திராட்ச ரசத்தினால்
 கெம்பீரிக்கிற பராக் கிரமசாலியைப்போலவும் வி
 ௯௧ பித்து, —தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக
 அடித்து, அவர்களை கித்திய நிந்தனைக்கு ஒப்பித்
 தார்.—பின்னும் அவர் யோசெப்பின் கூடாரத்
 ௯௨ தைவெறுத்து, எப்ராயீம் கோத்திரத்தைத்தெரிந்
 துகொள்ளாமல், —தமக்குப்பிரியமான சீயோன்
 ௯௩ மலையிலுள்ள யூதா கோத்திரத்தைத்தெரிந்துகொ
 ண்டார்.—உன்னதவீட்டைப்போலவும், கித்த கசு
 மும் கிறீக்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூயி
 யைப்போலவும் தமது பரிசுத்தஸ்தானத்தைக்கட்
 ௯௪ டினார்.—தம்முடைய தாசனாகிய தாலிதைத் தெ
 எரிந்து, ஆட்டுத்தொழுவுக்களிலிருந்து அவனை
 ௯௫ எடுத்தார்.—சமவை ஆடுகளின் பிணைத்திரிந்தவ
 எக
 னைத்தமது சனங்களாகிய யாக்கோபின் சந்ததி
 யாரையும், தம்முடைய சுதந்தரமாகிய இலரவே
 லரையும் மேய்ப்பதற்காக அழைத்துக்கொண்டு
 வந்தார்.—இவன் உண்மையுள்ள இருதயத்துடன்
 ௯௬ அவர்களைமேய்த்து, தன்னைத்திறமையினால்
 அவர்களை நடத்தினான்.

எக. சங்கீதம்.

க. யெரூஷலேமைக்குறித்துப்புலம்பல்: க. தேவ
 னைப்பிரார்த்தித்தல். —
 ஆசாப்பின் சங்கீதம்.

(௬௮) எண். யச. யெ. உய. ஏசா. ச. அ. க. (௬௯) சங். ந. க. யச. யச. ஆதி. க. ந. யோவா. ந. ச. யோபு. எ. எ. யச. யா. க். ச.
 யச. (சய) வச. யெ. எபே. ச. க. ய. (சச) யாத். எ. உ. ய. (சடு) யாத். அ. க. உ. ச. (சச) யாத். ய. க. ய. (சஎ) யாத். க.
 உ. க. உ. (சஅ) யாத். க. உ. க. உ. ச. (சச) யாத். ய. உ. உ. க. (சு) யாத். ய. ச. ய. க. உ. ய. உ. எ. உ. யாத். ய. க. (சு)
 யாத். ய. க. ய. (சு) யோச. ய. க. எ. (சு) நியா. உ. ய. க. ய. உ. (சு) எசே. உ. ய. உ. எ. உ. ய. (சு) எ. ய. க. (சு) உபா.
 க. உ. ய. க. உ. ச. நியா. உ. ய. உ. ய. எசே. உ. ய. உ. உ. உபா. ய. உ. உ. ச. க. இரா. ய. க. எ. (கய) க. சா. மு. ச. ய. க. எரே. எ.
 ய. உ. ய. ச. (கச) நியா. ய. க. ய. (கஉ) க. சா. மு. ச. ய. (கக) எரே. எ. க. ச. (கச) க. சா. மு. ச. ய. க. க. சா. மு. உ. உ. ய. அ.
 யோபு. உ. எ. ய. க. எசே. உ. ச. உ. க. (சு) ஏசா. ச. உ. ய. க. (கக) க. இரா. க. (எய) க. சா. மு. ய. க. ய. க. ய. உ. (எக) ஆதி.
 க. ய. க. ஏசா. ச. ய. க. உ. சா. மு. க. உ. க. நாளா. ய. க. உ. (எஉ) க. இரா. க. ச. — (எக. சங்.)

தேவனே, அந்நியதேசத்தார் உமதுசுதந்தரத்தில் பிரவேசித்து, உமதுபரிசுத்த ஆவயத்தை அசுசிப்படுத்தி, யெரூஷலேமைப் பாழ்மேடாக்கி ன்ரர்கள்.—உமதுதாசருடைய பிரேதங்களை ஆகாயத்துப்பறவைகளுக்கும், உம்முடையபத்தரின் மாமிசத்தைப்பூமியின் காட்டு மிருகங்களுக்கும் இரையாகக்கொடுத்தார்கள்.—யெரூஷலேமைச் சுற்றி இவர்கள் இரத்தத்தைச்சலம்போலச்சிந்தினார்கள்; இவர்களை அடக்கம்பண்ணுவார் ஒருவருமில்லை.—அயலாரால்நாங்கள் நிந்திக்கப்பட்டு, சுற்றுப்புறத்தாருக்கு நாங்கள் பரிகாசமும் சிரிப்புமாயிருக்கிறோம்.—யெகோவாவே, எதுவரைக்கும்; நீர் என்றுங் கொங்கொள்வீரா; உமது எரிச்சல் அக்கினியைப்போலச் சுவாலிக்குமா.—உம்மை அறியாத அந்நியதேசத்தார்மேலும், உமது நாமத்தைச்சொல்லித்தொழுதுகொள்ளாத இராச்சியத்தார்மேலும் உமது கோபத்தை ஊற்றி விடும்.—அவர்கள் யாக்கோபைப் பட்டித்து, அவன் வாசஸ்தானத்தைப் பாழாக்கினார்கள்.—முந்தின பாவங்களை எங்களுக்குவிரோதமாக நினை யாதிரும்: நாங்கள் மிகவுந்தாழ்த்தப்பட்டதினால் உமது இரக்கங்களைச் சீக்கிரமாய் எங்களுக்கு முன்செல்லப்பண்ணும்.—எங்கள் இரட்சிப்பின் தேவனே, உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்குச்சகாயஞ்செய்யும்: உமது நாமத்தினிமித்தம் எங்களைவிடுவித்து எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.—அவர்களுடைய தேவன் எங்கேயென்ற அந்நியதேசத்தார் சொல்ல வேண்டியதென்ன; சிந்தப்பட்ட உமது தாசருடைய இரத்தத்தின் பழிவாங்குதலினால் எங்களுடையகண்களுக்குமுன் அந்நியதேசத்தாருக்குள் அவர் தெரியப்படுவாராக.—கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமது சமுதத்தில் வரவிடுவீராக; உமது மகாபுயத்தினால் மரணமடையப்போகிறவர்களைக் காத்துக்கொள்ளும்.—ஆண்டவரே, எங்கள் அயலார் உமக்குச்செய்த அவமானத்தை எழுமடக்காக அவர்கள்மடியில் திரும்பப்பண்ணும்.—அப்பொழுது உம்முடைய சனங்களும், நீர்மேய்க்கும் ஆடுகளுமாயிருக்கிறநாங்கள், என்றும் உம்மைக்கீர்த்தனம் பண்ணுவோம்: தலைமுறை தலைமுறையாக உமதுபுகழ்ச்சியைவிளங்கச் செய்வோம்.

அய. சங்கீதம்.

க. இலரவேலரை ஒரு சிறுதிராட்சக்கொடிபோலப்பாவித்து அதைக்குறித்துப்புலம்பல்: ஷச. தேவனைப் பிரார்த்தித்தல்.

ஷொஷன்னிம் எதுதவாத்தியத்திலவாசிக்குப் பொருட்டுப் பாடகத்தவ்வனிடத்தில் ஆசாப் ஞப்பித்த சங்கீதம்.

இலரவேலின் மேய்ப்பரே, ஆட்டுக்கூட்டத்தைப்போல் யோசேப்புயமிசத்தாரை நடத்துகிறவரே, செவிகொடுத்தருளும்;கெரூபிகளின்மத்தியில் வசிப்பவரே, பிரகாசியும்.—எப்ராயீம்,பேன்யாமீன், மனுவேஷ என்பவர்களுக்குமுன்பாக உமதுபராக்கிரமத்தைஎழுப்பி எங்களை இரட்சிக்கவாரும்.—தேவனே, எங்களைத்திருப்பி, உமது முகப்பிரசன்னம் எங்கள்மேற்பிரகாசிக்கப்பண்ணும்; அப்பொழுது நாங்கள் இரட்சிக்கப்படுவோம்.—சேனூபதியும் தேவனுமாகிய யெகோவாவே, எதுவரைக்கும் உமது சனங்களின் விண்ணப்பத்துக்குக்கோபங்கொள்வீர்.—அவர்களுக்கு ஆகாரமாகக் கண்ணீரைக்கொடுக்கிறீர்; குடிக்கவும் கண்ணீரையிருதியாகக் கொடுக்கிறீர்.—எங்கள் அயலாருக்குஎங்களை ஒருவழக்குப்பொருளாகும்படி செய்கிறீர்: எங்கள்சத்துருக்கள் ஒருவரோடொருவர் பரிகாசம்பண்ணுகிறார்கள்.—சேனூபதியாகிய தேவனே, எங்களைத்திருப்பி, உமதுமுகப்பிரசன்னம் எங்கள்மேற்பிரகாசிக்கப்பண்ணும்; அப்பொழுது நாங்கள் இரட்சிக்கப்படுவோம்.—நீர் எகிப்தினின்று ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, அந்நியரைத்தரத்தி,நாட்டினீர்.—அதற்குஇடமுண்டாக்கிவேரூன்றச்செய்தீர்; அதுதேசமெங்கும்படர்ந்தது.—அதின் நிழலினால் மலைகள் மூடப்பட்டன, அதின் கொடிகள் பெலத்த வரல்விருட்சங்களுக்கொப்பாயின.—சமுத்திரபரியந்தம் அதின் கிளைகளும், நதிபரியந்தம் அதின் கவடுகளும் படர்ந்தன.—வழிப்போக்கர்யாவரும் அதைஒடிக்கத்தக்கதாக அதின்வேலிகளை நீர் பிடுங்கினதென்ன.—காட்டுப்பன்றி அதை உழுது போட்டது, யுகாட்டுமிருகங்கள் அதைமேய்ந்தன.—சேனூபதியாகிய தேவனே, திரும்பிவாரும்: நீர்வானத்தினின்று நோக்கி, இந்தத் திராட்சக்கொடியைப்பார்த்து விசாரித்து, நீர் உமக்காகத்திடப்படுத்தின கிளையினிமித்தம் உமது வலக்கரம் நாட்டினதைக்காத்துக்கொள்ளும்.—அது அக்கினியினால் ஷசுடப்பட்டும் வெட்டுண்டுமபோயிற்று: உமதுமுகத்தின் கோபத்தினால் அழிந்துபோகிறார்களே.—உமதுவலதுபாரிசத்தானும், நீர் உமக்காகப்பலப்படுத்தினமனுபுத்திரனுமாகிய அவன்மேல் உமது கரம்வைக்கப்படுவதாக.—அப்பொழுதுநாங்கள் உம்மைவிட்டுவிலகாமலிருப்போம்: எங்களை உயிர்ப்பித்தருளும், அப்பொழுது உமதுநாமத்தைச்சார்ந்து பிரார்த்தனைபண்ணுவோம்.—சேனூபதியும் தேவனுமாகிய யெகோவாவே, எங்களைத்திருப்பி உமது முகப்பிரசன்னம் எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்; அப்பொழுது நாங்கள் இரட்சிக்கப்படுவோம்.

(க) யாத்.யெ.அய. சங்.எச.எ. உ.இரா.உ.கூ.ய. மீகா.கூ.உ.உ. (உ) எரே.கூ.உ.ய. (க) எரே.யெ.யெ. வெளி.யெ.கூ. (இ) செப்.க.யெ. (ச) எரே.யெ.உ.இ. வெளி.யெ.கூ. எசா.ச.இ.ச.இ. உ.தெச.க.அ. (அ) எசா.கூ.க. உபா.உ.அ. சகூ. (க) உ.நானா.யெ.யெ. எரே.யெ.எ.உ.க. (யெ) ஆதி.ச.யெ. எசா.கூ.கூ.எ. எரே.கூ.உ.யெ. ஷசு.கூ.கூ. (யகூ) எசா.சகூ.உ.க.—(அய. சங். க.) யாத்.உ.இ.உ.யெ.உ.உ. க.சாமு.ச.ச. உபா.கூ.உ. (உ) எண்.உ.யெ.அ.—உ.கூ. (கூ) புல. இ.உ.க. எண்.ச.உ.உ. (இ) எசா.கூ.யெ. (அ) எசா.கூ.எ. எரே.உ.உ.க. எசேசு.யெ.கூ. (க) யாத்.உ.கூ.உ.யெ. யே.சூ.உ.ச.யெ. (யெ) எசா.கூ.இ. நாகூ.உ.உ. (யெ) எசா.சகூ.யெ. (யெ) எசா.சகூ.இ. (யெ) சங்.அகூ.உ.க.

அக. சங்கீதம்.

க. அருள் பெற்றநிமித்தம் தேவனைத் துதிக்கும்படி உணர்த்தல்: அ. கட்டளையைக் கைக்கொள்வதினால் வினையும்பலன்.

கீத்தித்வாத்தியத்தில்வாசிக்கும்பொருட்டுப்பாடகத்தவலவனிடத்தில் ஆசாப் ஒப்பித்த சங்கீதம்.

நீம்முடையபலமாகிய தேவனுக்கு முன்பாக ஆனந்தமுழக்கமிடுங்கள்: யாக்கோபின் தேவனைக்குறித்து ஆரவாரம்பண்ணுங்கள்.-மேளத்தையும், இனியநாதம்பொருந்திய கின்னரத்தையுங்கொண்டெவந்து சங்கீதத்தைப்பாடுங்கள்.-அமாவாசியிலும் நம்முடைய உற்சவதினத்திலே நியமித்தகாலத்திலும் எக்காளத்தை ஊதுங்கள்.-இதுவே இலரவேலருக்குண்டான விதியும், யாக்கோபின் தேவனுடைய கட்டளையுமாயிருந்தது.-

நான் அறியாத பாஷையைக்கேட்ட எகிப்து தேசத்துக்கு விரோதமாய் அவர்சென்றசமயத்தில், அவர்யோசெப்புமியிசுத்தாருக்கு இரந்தப்பிரமாணத்தைவிதித்தார்.-அவனுடைய தோனைச் சமமைக்கு விலக்கினேன்: அவனுடைய கை கூடையினின்று நீங்கிற்று.-

நீ ஆபத்துக்காலத்தில் ஒலமிட நான் உன்னைவிடுவித்தேன்; இடிமுழக்கத்தோன்றும்மறைவிடத்தினின்றும் உனக்குத்தரந்தந்தேன்: மேரிபாவின்நீர்களுக்கே நான் உன்னைப்பரிட்சித்தேன். சேலா.-என்சனங்களே, கேளுங்கள், உங்களைக்குறித்துச் சாட்சியிடுவேன்: இலரவேலரே, நீங்கள் எனக்குச் செவிகொடுத்தால், உங்களுக்குள் ஒரு அந்நியதேவன் இரான்; அந்நியதேவனை நமஸ்கரிக்கவுமாட்டீர்கள்.-நானே உங்கள் தேவனாகிய யெகோவா, எகிப்து தேசத்தினின்றும் உங்களைப் புறப்படுத்தியது கொண்டெவந்தேன்: உங்கள் வாயைவிரியத்திறவுங்கள், அப்பொழுது நான் அதை நிரப்புவேன்.-ஆனாலும் என்சனங்கள் என்வாக்குக்குச் செவிகொடுக்கவில்லை; இலரவேல் என்மேற் பிரியங்கொள்ளவில்லை.-

அதினல் நான் அவர்களை அவரவர் இருதயத்தின் இச்சைக்கு ஒப்பித்தேன்: அவர்கள் தங்கள் ஆலோசனைப்படி யே நடந்தார்கள்.-ஆ, என்சனங்கள் எனக்குச் செவிகொடுக்காதது இலரவேல் என்பதெனினால் நான் நடந்தது முண்டானால் நலம்.-நான் துரிதமாய் அவர்கள் சத்துருக்களைத்தாழ்த்தி, அவர்களுடைய பகைவருக்கு விரோதமாய் என்கையைத்திருப்புவேன்.-அப்பொழுது யெகோவாவை வெறுப்பவர்கள் அவர்களுக்கு இதம்பேசிய அடங்குவார்கள்: அவர்களுடைய காலம் நிரந்தமும் நிற்கும்.-அதியுத்தமமான கோதுமையைப் புசிக்கக்கொடுப்பார்: மலையில் ஒரு குந்தேனல் உங்களைத்திருத்திப்படுத்துவேன்.

ஆசாப்பின் சங்கீதம்.

தேவன் தேவ சபையிலே நிற்கிறார்; அவர் பெரியோர்களுக்குள் நியாயம் விசாரிக்கிறார்.-

எதுவரைக்கும் நீங்கள் தன்மார்க்கருடைய முகத்தைப்பார்த்து அறியாயத்திர்ப்புச் செய்வீர்கள். சேலா.-தரித்திரனுக்கும் அநாதபிள்ளைக்கும் நியாயஞ் செய்யுங்கள்: உபத்திரவப்படுகிறவனுக்கும் ஏழைக்கும் நீதிசெய்யுங்கள்.-தரித்திரனையும் எளியவனையும் விடுவித்து, தன்மார்க்கருடையகைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.-

அவர்கள் அறியாமலும் உணராமலும் அந்தகாரத்திலே திரிகிறார்கள்: தேசத்தில் அஸ்திபாரங்களெல்லாம் அசைகின்றன.-நீங்கள் தேவர்கள்; நீங்கள் எல்லாருக்கு சருவத்துக்குமேலானவருடைய பிள்ளைகளென்று நான் சொல்லியிருந்தேன்.-ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போல இரந்துபோவீர்கள், பிரபுகளில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.-தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்திர்ப்புச்செய்யும்: நீரே சருவ தேசத்தாருக்கும் அதிகாரி.

அக. சங்கீதம்.

துஷ்டருக்கு விரோதமாய்ப் பிரார்த்தித்தல்.

ஆசாப்பின் கானமாகிய சங்கீதம்.

தேவனே, நீர்மவுனமாயிராதேயும்: உத்தரஞ் சொல்லாமலிராதேயும், தேவனே, அமைதியாயிராதிரும்.-பாரும், உம்முடைய சத்துருக்கள் கலக்குசெய்கிறார்கள்: உமது பகைவர் தலையெடுக்கிறார்கள்.-உம்முடைய சனங்களுக்கு விரோதமாக உபாயத்திரங்களைச்செய்து, உமது மறைவிடங்களுக்கு விரோதமாகத் தூரலோசனைபண்ணி, அவர்கள் ஒரு சாதியாயிராமலும் இலரவேலின்நாமம் இனி ஒருபொழுதும் நினைக்கப்படுமாமலுமிருக்கும்படி அவர்களைச்சேதித்து விடுவோம் வானுக்களென்று சொல்லியிருக்கிறார்கள்.-இப்படிக்கூடாரவாசிகளாகிய ஏதோமியரும், இஷ்மாவேலரும், மோவாபியரும், அகரீயரும், கிபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், பெலிஸ்தியரும், தீறுவாசிகளும், ஒருமனப்பட்டு ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் உடன்படிக்கை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.-அஹீரும் அவர்களுடன் ஐக்கப்பட்டு, லோத்தின்புத்திரருக்குத்துணைசெய்கிறார்கள். சேலா.-மீதியானியருக்கும், கீசோனெனும் ஆற்றினருகான ஐன்தோரின் அழிக்கப்பட்ட

(அக. சங். ச.) லேவி.உக.உச. எண்.யி.யி. (சு) ஏசா.க.ச. யாத்.க.யி. (எ) யாத்.உ.உக. யாத்.யி.யி. சங்.இ.யி. யி. யாத்.யி.க.யி. யாத்.யி.க.யி. எண்.உ.யி.யி. (க) யாத்.உ.யி.க.யி. உபா.க.உ.யி. ஏசா.ச.க.யி. (ய) யாத்.உ.யி. யோவா.யி.எ. எபே.க.உ.யி. (ய) யாத்.க.உ.க. உபா.க.உ.யி.யி. (ய) அப்.எ.ச.உ. ரோ.க.உ.ச.உ.க. (ய) உபா.க.உ.க. ஏசா.ச.யி.யி. (ய) ரோ.க.யி. (ய) உபா.க.உ.யி.யி. யோபு.உ.க.யி. (அ.உ. சங். க.) உ.நாளா.யி.க. ச. பிர.இ.யி. யாத்.உ.க.ச. (உ) உபா.க.யி.எ. நீதி.யி.யி. (க) ஏரே.உ.உ.க. (ச) யோபு.உ.க.யி.உ. நீதி.உ.ச.யி.க. (இ) மீகா.க.க. (சு) யாத்.உ.உ.க.உ. யோவா.யி.க.ச. (எ) யோபு.உ.க.க. எசே.க.க.யி. (அ) மீகா.எ.உ.எ. சங்.உ.யி. வெளி.யி.க.யி. (அக. சங். உ.) அப்.ச.உ.க. (க) சங்.உ.எ.ச. (ச) ஏரே.யி.க.யி. (க) எண்.க.க.எ. நியா.எ.உ.உ.

யெ, —நீலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குஞ் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்.—அவர்களுடைய பிரபுகளை ஒரேயுக்கும், சேய்ப்புக்கும் சமமானாகவும், அவர்களுடைய அதிபதிகளெல்லானாயும் சேபாவுக்கும், சல்முலுவுக்குஞ்சமானமாகவுஞ்செய்யும்.—யெ தேவனுடைய வராசஸ்தலங்களைச் சந்தரித்துக் கொள்வோம் வாருங்களுன்றார்கள்.—என் தேவனே, அவர்களை உருளைபோலவுங் காற்றுக்கு முன் துரும்பைப்போலவுஞ்செய்யும்.—காட்டை அக்கினிபட்டிப்பதுபோலவும், மலைகளை அக்கினிச்சவாலு எரிப்பதுபோலவும்,—நீர் உமதுபெருங்காற்று அவர்களைமோதவும், சுழல்காற்று அவர்களைச் சுழற்றவும்பண்ணும்.—யெ கோவாவே, அவர்கள் உமது நாமத்தைத்தேடும்படிக்கு அவர்களுடைய முகங்களை வெட்கத்தினால் நிறையப்பண்ணும்.—யெ கோவா வென்னும் நாமத்தையுடைய நீர்மாத்திரம் பூமியிலுள்ள சருவத்துக்குமேலானவராயிருக்கிறீரென்று விளங்கும்பொருட்டு,—அவர்கள் என்றும் வெட்கப்பட்டிக்கலங்கி நாணமடைந்து அழிந்துபோவார்களாக.

அச. சங்கீதம்.

க. தேவாராதனை செய்ய விரும்பல்: ச. அதின்மேன்மையை வருணித்தல்: அ. அதின்நன்மையை அனுபவிக்கும்படி வேண்டல்.

கீத்தித்தவாத்தியத்தில் வாசீக்டம் பொருட்டுக் கோரகின் புத்திரரிலுள்ள பாடகத்தலவனிடைத்தில் ஒப்பித்த சங்கீதம்.

சேனாபதியாகிய யெ கோவாவே, உம்முடையவாசஸ்தலங்கள் எவ்வளவுபிரியமானவைகள்.—என் ஆத்தமம் யெ கோவாவின ஆலயப்பிரகாரங்களை அவாவிச்சேருகின்றது; என்னுள்ளமும் என்மாயிசமும் சீவனுள்ள தேவனியித்தம் ஒலமிடுகின்றன.—சேனாபதியாகிய யெ கோவாவே, என் இராசாவே, என் தேவனே, உம்முடையவேதிகைகளில் அடைக்கலான்குருவி புகலிடத்தையும், காட்டுப்புறு தன் குஞ்சுகளை வைக்குங் கூட்டையும் பெற்றிருக்கின்றன.—உமது ஆலயத்தில் வாசம்பண்ணுகிறவர்கள் வாழ்வுடையவர்கள்: அவர்கள் நித்தமும் உம்மைத்துதிக்கிறார்கள். சேலா.—நீரேதன்பெலமென்றுகொண்டமனுஷன் வாழ்வுடையவன்.—அவர்கள் மனதில் வழிகளைவைத்துப்பாகா பள்ளத்தைக்கடந்து செல்லுகையில், கிணறுகளைத் தோண்டுகிறார்கள்; மழைதூரவுகளை நிரப்பும்.—அவர்கள் வரவரப்பெலத்தில் அதிகரித்து, சீயோனில் தேவனுடைய சந்நிதியில் சேருகிறார்கள்.—சேனாபதியுந் தேவனுமாகிய யெ கோவா

வே, என்விண்ணப்பத்தைக்கேட்டருளும்: யாக்கோபின் தேவனே, செவி கொடுத்தருளும். சேலா.—எங்கள்கேடகமாகிய தேவனே, நோக்கியருளும், நீர் அபிஷேகம் பண்ணிவைத்தவருடைய முகத்தைப்பாருகம்.—உமது ஆலயப்பிரகாரங்களிற்செல்லும் ஒருநாள், ஆயிரத்திலும் உத்தமம். துன்மார்க்கருடையகூடாரங்களில் வசிப்பதிலும் என் தேவனுடைய ஆலயத்தின்வாசற்படியிலிருப்பது நலமென்று தெரிந்துகொண்டேன்.—யெ கோவாவாகிய தேவன் சூரியனும், கேடகமுமாயிருக்கிறார்: யெ கோவா கிருபையையும் மகிமையையும் அருளுவார்: நேர்மையாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையையுஞ் செய்யாதொழியார்.—சேனாபதியாகிய யெ கோவாவே, உம்மிலநம்பியிருக்கிறமனுஷன் வாழ்வுடையவன்.

அடு. சங்கீதம்.

க. பரம நன்மைகளுக்காகத் தேவனைப் பிரார்த்தித்தல்: அ. அவைகள் கிடைக்குமென்று எதிர்பார்த்தல்.

கோரகின் புத்திரரிலுள்ள பாடகத்தலவனிடைத்தில் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம்.

யெ கோவாவே, நீர் உமது தேசத்தின்மேற்கடாட்சம்வைத்து, யாக்கோபை அடிமைத்தனத்தினின்று மீட்டருளினீர்.—உமது சனங்களின் அதிகிரமத்தை மன்னித்தீர், அவர்கள் பாவங்களை யெல்லாமுடினீர். சேலா.—உமது உக்கிரமுழுவதையும் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத்திரும்பினீர்.—எங்கள் இரட்சிப்பின் தேவனே, எங்களைத்திருப்பி, எங்கள்மேற்கொண்ட உமது கோபம் ஒழியப்பண்ணும்.—நீர் நித்தமும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ; தலைமுறைதலைமுறையாக உமது கோபம் எங்களைத்தொடரப்பண்ணுவீரோ.—உமது சனங்களாகிய நாங்கள் உம்மிடத்தில் மகிழ்ந்திருக்கும்படி நீரிரும்பவும் எங்களை உயிர்ப்பிக்கமாட்டீரோ.—யெ கோவாவே, உமது கிருபையை எங்கள்மேல்விளக்கி, உமது இரட்சிப்பை எங்களுக்கு அனுக்கிரகித்தருளும்.—தேவனாகிய யெ கோவா சொல்வதைக்கேட்பேன்: அவர்தம்முடைய சனங்களோடும் தம்முடையபத்தரோடும் சமாதானமாய்ப்பேசுவார், ஆனாலும் அவர்கள் மீளவும் அஞ்ஞானத்துக்குத்திரும்பார்களாக.—அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயப்படுகிறவர்களுக்குச் சமீபமாய் இருக்கின்றதே: அதினால் நம்முடைய தேசத்தில் அவர் மகிமை தங்கும்.—தயையுஞ்சத்தியமும் ஒன்றையொன்று சந்தித்தன; நீதியுஞ் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்தன.—சத்தியம் பூமியினின்று முளைக்கும்; நீதியெ

(ய) நியா.ச.யெ.அச. உ.இரா.கூ.கூ. செப.க.யெ. (யக) நியா.எ.உ.இ. நியா.அ.யெ.உ.உ.க. (யக) ஏசா.யெ.யக.யெ. (யச) உபா.கூ.உ.உ. (யடு) யோபு.க.யெ. (யஅ) யாழ்.கூ.கூ.—(அச. சங். க.) சங்.உ.எ.இ. (உ) சங்.ச.உ.க.உ. (ச) சங்.கூ.ச. (அ) உ.சா.மு.இ.உ.உ.உ.க. (எ) நீதி.ச.யெ. உ.கொரி.கூ.யெ. உபா.யெ.யக. சக.யெ.யக. (க) ஆதி.யெ. க. (யக) ஏசா.க.யெ.யக. ஆதி.யெ.க. நீதி.உ.எ. சங்.கூ.கூ.யெ.—(அடு. சங். க.) சங்.எ.எ. எஸ்ரூ.க.யெ. எரே.கூ.உ.கூ. ஏசேச.கூ.உ.இ. யோவே.கூ.க. (ச) உபா.யெ.யெ. (இ) சங்.எ.ச.க. (அ) அபகூ.உ.உ. (அ) அபகூ.உ.ச. சக.கூ.யெ. உ.பேதுரு.உ.உ.உ.க. (க) ஏசா.சக.யக. சக.உ.இ. யோவா.க.யெ. (ய) சங்.எ.உ.கூ. ஏசா.கூ.உ.யெ. லூசு.உ.யெ. (யக) ஏசா.ச.இ.அ.

யெ வாணத்தினின்று கண்ணோக்கும்.—யெ கோவா நன்மைதருவார்; நம்முடையதேசமுந் தன் பல யெனைக்கொடுக்கும்.—நீதி அவருக்கு முன்னே சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் நெறியிலே நம்மை நிறுத்தும்.

௮௬. சங்கீதம்.

தாவீது தன்பத்தியையும் தேவனுடைய தயையையும் வல்லமையையும் நினைத்துத்தன்னை ஸ்திரரப்படுத்திப் பிரார்த்தித்தல்.

தாவீதின் பிரார்த்தனை.

யெ கோவாவே, நான் சிறுமையும் எளிமையுமானவன் ஆதலால் நீர் உமது செவியைச் சாய்த்து எனக்கு உத்தரந்தாரும்.—நான் உமக்குப் பிரியவாயிருக்கிறபடியால் என்பிராணனை இரட்சியும்: என் தேவனே, உம்மை நம்புகிற உமதடியானே நீர் இரட்சித்தருளும்.—ஆண்டவரே, எனக்கு இரங்கும்: நாடோறும் உம்மை நோக்கிப் பிரார்த்திக்கிறேன்.—ஆண்டவரே, நான் உம்மிடத்தில் என்சின்தையை ஏற்றுக்கொள்: உமதடியானுடைய மனதைச் சந்தோஷப்படுத்தியருளும்.—ஆண்டவரே, உம்மை நோக்கிப் பிரார்த்திக்கும் யாவருக்கும் நன்மை செய்பவரும், மன்னிப்பவரும், பூரண தயாபரமுமாயிருக்கிறீர்.—யெ கோவாவே, என் பிரார்த்தனைக்குச் செவிகொடுத்தருளும்; என் விண்ணப்பத்தின் வாகைச் சிந்தித்துக்கொள்ளும்.—நீர் எனக்கு உத்தரந்தருவீர்; ஆதலால் நான் ஆபத்துக்காலத்தில் உம்மை நோக்கிப் பிரார்த்திப்பேன்.—ஆண்டவரே, தேவர்களில் உமக்கு நிகர் ஒருவருமில்லை; உமது கிரியைகளுக்கு ஒன்றும் ஒப்பல்லை.—ஆண்டவரே, நீர் சிருட்டித்த சருவதேசத்தாரும் வந்து உமது சமுதத்தில் உம்மை நமஸ்காரம் பண்ணி, உமது நாமத்தைப் புகழுவார்கள்.—நீர் மகத்துவமுள்ளவர், ஆச்சரியமான கிரியைகளைச் செய்கிறீர்: நீர் ஒருவரே தேவன்.—யெ கோவாவே, உமது நெறியை எனக்குப்போதித்தருளும்; நான் உம்முடைய சத்தியத்தில் நடப்பேன்: நான் உமது நாமத்துக்குப்பயப்படும்படி என்னிடையெருதயத்தை ஒருமைப்படுத்தும்.—ஆண்டவரே, என் தேவனே, நான் பூரணமனதோடும் உம்மைத்துதிப்பேன்: நான் உமது நாமத்தை என்றும் புகழுவேன்.—நீர் எனக்கு மிகுந்ததயையைச் செய்து என் ஆத்துமத்தைத் தாழ்ந்த மரித்தோர்ஸ்தலத்துக்குத் தப்புவில்தீர்.—தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாயெழும்பியிருக்கிறார்கள், தயரப்படுத்துகிறவர்களுடைய கூட்டத்தார் என்பிராணனைத் தேகிறார்கள்; உம்மைத் தங்களுக்கு முன் நிறுத்துகிறதில்லை.—ஆளுவம் ஆண்டவரே, நீர் இரக்கமும், கிருபையும், நீடிய பொறுமையும், பூரணதயையும், சத்தியமுமுள்ள தேவன்.—

நீர் என்னிடத்தில் திரும்பி எனக்கு இரங்கும்; உமது மதடியானுக்கு உமது வல்லமையை அருளும், உமதடியானுடைய புத்திரனை இரட்சியும்.—யெ கோவாவே, நீர் எனக்குத் துணை செய்து என்னைத்தேற்றுகிறதை என்பகைவர்கண்டு வெட்கப்படுப்படிக்கு, ஒரு அனுகூலமான அடையாளத்தை எனக்குக்காண்பித்தருளும்.

௮௭. சங்கீதம்.

சபையின் மேன்மையைப் பாராட்டல்.

கோராசின் புத்திரரிடத்தில் ஒப்பிக்கப்பட்ட கானமாகிய சங்கீதம்.

அவர் அஸ்திபாரம் பரிசுத்தம் பொருந்திய மலைகளிலிருக்கின்றது.—யெ கோவா, யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றிலும் சீயோனின் வாசல்களில் அதிக பிரியமாயிருக்கிறார்.—தேவனுடைய நகரமே, உன்னைக்குறித்து மகிமை பொருந்திய விசேஷங்கள் வசனிக்கப்பட்டன. சேலா.—என்னறி முகமானவர்களுக்கு இராகாப்பையும் பாபேலையும் ஞாபகப்படுத்துவேன்: பாருங்கள், பெலிஸ்தியரினும், தீரியரினும், கூஷியரினும் இன்னான் பிறந்தானென்றும், சீயோனைக்குறித்து அதில் இன்னான் இன்னான் பிறந்தானென்றுஞ் சொல்லப்படும்; சருவத்துக்கு மேலானவர்தானே அதை உறுதிப்படுத்துவார்.—யெ கோவா சனங்களைத் தொகையிடும் பொழுது அதில் இன்னான் பிறந்தானென்று எழுதுவார். சேலா.—பாடுவாரும் வாத்தியகாரரும், நம்முடைய எல்லா நீரும் துகளும் உன்னிலிருக்கின்றன வென்பார்கள்.

௮௮. சங்கீதம்.

வியாகுலப்படுகிறவன் புலம்பல்.

மகலாத்லேயுணை வாத்தியத்தில் வாசிக்கும் பொருட்டுக் கோராசின் புத்திரரினும் பாடகத்தவலவனிடத்தில் எஸ்ருகியனாகிய எமான் ஒப்பித்த கானமாகிய போதக சங்கீதம்.

என் இரட்சிப்பின் தேவனாகிய யெ கோவாவே, இரவும்பகலும் உம்மை நோக்கிப் பிரார்த்தனை பண்ணினேன்.—என் விண்ணப்பம் உமது பார்வைக்கு முன் வருவதாக: நான் இடம் ஒலத்துக்கு உமது செவியைச் சாயும்.—என் ஆத்துமம் துக்கங்களால் நிறைந்திருக்கின்றது: என்பிராணன் மரித்தோர்ஸ்தலத்துக்குச் சமீபித்துச் செல்லுகின்றது.—நான்குழியிலிறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டேன்: பெலமற்ற மனுஷனுக்கொப்பானேன்.—நீர் இனி ஒரு பொழுதும் என்னை நினையாதபடி உமது கையினால் சேதிக்கப்பட்டு யிரேதக்குழிகளில் சேர்ந்து, வெட்டுண்டவர்களில் நின்று நான் விடுவிக்கப்பட்டேன்.—மிகத் தாழ்ந்த குழியாகிய அந்தகாரமுள்ள ஆழங்களில் என்னை வைத்து விட்டீர்.—என்மேல் உமது கோபம் பாரமாயிருக்க

(யெ) சங். ௮௬. யெ. யாக். க. யெ. (யெ) சங். ௮௬. யெ. — (௮௬. சங். ௨.) ஏசா. ௨௬. ௬. (ச) சங். ௨௬. ௬. (௮) சங். ௮௬. ௬. யோவே. ௨. யெ. (ஏ) சங். ௮௮. யெ. (௮) யாத். யெ. யெ. உபா. ௬. ௨. (க) சங். ௨௨. ௬. ஏசா. ௬. ௭. வெளி. யெ. ச. (ய) யாத். யெ. யெ. உபா. ௬. ௨. ஏசா. ௬. ௭. மார். யெ. ௨. ௨. க. கொரி. ௮. ௬. எபே. ௬. ௬. (யெ) சங். ௮௬. ௬. (யெ) சங். ௮௬. ௬. (யெ) யாத். ௬. ௬. எண். யெ. யெ. நிசி. ௬. ௭. சங். ௮௬. ௮. யோவே. ௨. யெ. — (௮௭. சங். ௬.) சங். ௮௮. ௬. (௬) ஏசா. ௬. ௮. (ச) ஏசா. ௬. ௬. (க) ஏசே. யெ. ௬. — (௮௮. சங். ௬.) சங். ௬. ௮. யெ. லூக். ௮. ௮. (௮) ஏசா. ௬. ௮.

கின்றது, நீர் உம்முடைய எல்லா அலைகளினாலும் என்னைத்துயரப்படுத்தினீர். சேலா.—எனக்கறி முகமானவர்களை எனக்குத்தூரமாக விலக்கி, அவர்கள் என்னைவெறுக்கும்படி செய்தீர்: நான் அடைக்கப்பட்டவனாயிருக்கிறேன், புறப்பட முடியாது.—துக்கத்தினால் என்கண் சேர்ந்துபோயிற்று: யெகோவாவே, நாடோறும் நான் உம்மிடத்தில் கைநீட்டிப்பிரார்த்திக்கிறேன்.—நீர் மரித்தோருக்கு அற்புதகிரியைகளைக்காட்டுவீரா; மரித்தோர் எழுந்து உம்மைக்கீர்த்தனம்பண்ணுவார்களா. சேலா.—உமது தயை மரித்தோர் ஸ்தலத்திலும், உமது சத்தியம் நாசஸ்தானத்திலும் விலகியிருக்கப்படுமா.—அந்தகாரத்தில் உமது அற்புதங்களும், நினைவில்லாத தேசத்தில் உமது நீதியும் அறியப்படுமா.—யெகோவாவே, உம்மை நோக்கி ஒலமிட்டேன்; காலையில் என் பிரார்த்தனை உமக்கு முற்படும்.—யெகோவாவே, என் ஆத்தமத்தை என் தள்ளுகிறீர்; உமது முகத்தை என்னைக்கு என் மறைக்கிறீர்.—சிறு பிராயந்தொடங்கி நான் உபத்திரவப்பட்டு மரிக்கப்போகிறவனாயிருக்கிறேன்: உமது பயங்கரங்களைச் சமந்துமனங்கலங்குகிறேன்.—உமது உக்கிரகோபம் எனக்கு மேலாகப்பாய்ந்துபோகின்றது: உமது பயங்கரங்கள் என்னைச் சேதித்தன.—அவைகள் நாடோறுஞ்சலத்தைப்போல என்னைச் சூழ்ந்தன; அவைகள் வயகமாய் என்னை வளைந்து கொண்டன.—நேசனியுள் தேழுனையும் எனக்கு விலக்கி, எனக்கறி முகமானவனை எனக்குத் தூரமாக அந்தகாரத்தில் வைத்தீர்.

அக. சங்கீதம்.

க. முகவுரை: டு. யெகோவாவை வாழ்த்தல்: யக. தாலீதுக்குத் தேவனிட்ட வாக்குத்தத்தங்களைக் காட்டல்: ஈஅ. துக்கத்தைக் குறித்துப்புலம்பல்: சக. பிரார்த்தனை செய்தல்.

எஸ்குதியனாகிய ஏதானின் போதக சங்கீதம். நான் என்றும் யெகோவாவின் தயையைப்பாடுவேன்: தலைமுறை தலைமுறை வரைக்கும் என்வாயினால் உமது சத்தியத்தைத்தொரிவிப்பேன்.—இரக்கம் சதாகாலமும் ஸ்திரப்பட்டிருக்கும்: உமது சத்தியத்தை வானங்களிலே ஸ்தாபிப்பீரென்றேன்.—என்னைத் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கைபண்ணினேன், என் தாசனாகிய தாலீதுக்கு, —என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்துவேன், தலைமுறை தலைமுறையாக உனது சிங்காசனத்தை ஸ்தாபிப்பேனென்று ஆணையிட்டேன். சேலா.—யெகோவாவே, வானங்களில் உமது அற்புதங்களும், பரிசுத்தர்களின் சபையில் உமது சத்தியமுந்துதிக்க

கப்படும்.—ஆகாயமண்டலத்தில் யெகோவாவுக்கு நிகர் யாவர்; பலவாண்களுடைய புத்திரருக்குள் யெகோவாவுக்கு ஒப்பானவர் ஆர்.—தேவன், பரிசுத்தர்களுடைய சபையில் எயங்கரமானவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்பட்டத்தக்கவர்.—சேனாபதியும் தேவனுமாகிய யெகோவாவே, உமக்கு நிகரானவர் யாவர்; யெகோவாவே, நீர் வல்லமையுடையவர், உமது சத்தியம் உம்மைச் சூழ்ந்திருக்கின்றது.—நீர் சமுத்திரத்தின் உக்கிரத்தை அடக்கி, அதின் அலைகள் எழும்புகிறபொழுது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர்.—கொலையுண்ட ஒருவனைச் சேர்ப்போல இராகாப்பை நீர் நொறுக்கினீர்; உமது வலியுயர்த்தினால் உமது சத்துருக்களைச் சிதற அடித்தீர்.—வானம் உம்முடையது, பூமியும் உம்முடையது: பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நிலைப்படுத்தினீர்.—நீர் வடக்குத் தெற்குத் திசைகளையும் சிருஷ்டித்தீர்: தாபோரும் எரமோனும் உமது நாமத்தில் ஆனந்தமுழக்கமிடுகின்றன.—உமதுபுயம் வல்லமையுள்ளது: உமது கரம் பராக்கிரமமுள்ளது, உமது வலக்கரம் உயர்ந்தது.—நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் ஆதாரம்: இரக்கமுஞ்சத்தியமும் உமக்கு முன்பாகச் செல்லுகின்றன.—ஆனந்தத்தொனியை அறிகிற சனங்கள் வாழ்வுடையவர்கள்: யெகோவாவே, அவர்கள் உமது முகப்பிரசன்னத்தில் நடக்கிறார்கள்.—நாடோறும் உமது நாமத்தில் மகிழ்ந்து, உமது நீதியினால் உயர்ந்திருப்பார்கள்.—நீரே அவர்கள் பலத்திற்கு மகியெமை: உமது அருளினால் எங்கள் கொம்பு உயரும்.—யெகோவா எங்கள் கேடகம்; இஸ்ரவேலியவின் பரிசுத்தர் எங்கள் இராசா.—அப்பொழுது யக. நீர் உமது பத்தியுள்ளவனுக்குத் தரிசனங்கொடுத்து அவனை நோக்கி, சகாயஞ்செய்யத்தக்க பலத்தை நான் பலவான்மேல் ஏற்றிவைத்து, சனங்களில்தொரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்.—என்தாசனாகிய தாலீதைக்கண்டு, என்பரிசுத்ததைலத்தினால் அவனுக்கு அபிஷேகம் பண்ணினேன்.—என் கரம் அவனோடு உறுதியாயிருக்கும்: என்புயமும் அவனைப்பலப்படுத்தும்.—சத்து உரு அவனைமேற்கொள்ளான்: பாவத்தின்மகன் அவனை நெருக்கான்.—அவனுடைய சத்துருக்களை உக அவனுக்கு முன் முறிய அடித்து, அவன் பகைவரைவாதிப்பேன்.—என் சத்தியமும் இரக்கமும் அவனோடு தேங்கும்: என் நாமத்தினால் அவனுடைய கொம்பு உயரும்.—அவன் கையைச் சமுத்திரத்திலும், அவனுடைய வலக்கரத்தை நதிகளிலும் நிலைப்படுத்துவேன்.—அவன் என்னை நோக்க உக

- (அ) யோபு. யக. யக. யக. புல. க. எ. (க) யோபு. யக. யக. (ய) ஏசா. க. அ. ய. (ய) யோபு. ய. உ. க. பிர. க. டு. (ய) யோபு. யக. உ. ச. (ய) யோபு. ச. ச. (ய) சங். உ. உ. யக. (ய) யோபு. யக. யக.—(அக. சங். க.) க. இரா. அ. யக. ஏசா. ச. உ. க. உ. சா. மு. எ. ய. ஏரே. க. யக. எசே. க. ச. உ. க. ஒ. சி. க. டு. (ச) லூக். க. க. உ. க. (டு) சங். யக. க. சங். க. எ. க. வெளி. எ. ய. யக. ய. உ. (ஏ) சங். எ. ச. எ. யக. (அ) யாத். ய. ய. உ. க. ச. சா. மு. உ. உ. (ய) யாத். ய. ச. உ. க. உ. ஏ. உ. ஏ. ஏசா. டு. க. க. (யக) ஆதி. க. க. க. நா. நா. உ. க. யக. சங். டு. ய. உ. (ய) யோபு. உ. ச. எ. யோச. யக. உ. உ. யோச. ய. உ. க. (ய) எண். உ. க. உ. க. (யக) க. இரா. யக. க. ச. (உ) க. சா. மு. யக. க. ய. உ. (உ) உ. சா. மு. எ. ய. உ. (உ) உ. சா. மு. எ. ய. (உ) சங். க. க. எ. (உ) சங். எ. உ. அ. (உ) உ. சா. மு. எ. யக. உ. சா. மு. உ. உ. ச. எ.

கி, நீரே என் பிதா, என் தேவன், என் இரட்
 சிப்பாகிய கண்மலையென்று சொல்லிப் பிரார்த்
 ௨௭ திப்பான்.—நான் அவனை முதற்பேருணவனும்,
 பூயியிலுள்ள இராசாக்களைப்பார்க்கிலும் உயர்ந்
 ௨௮ தவனும்மாக்குவேன்.—என் இரக்கஞ் சதா காலமும்
 அவனிடத்தில் தங்கச்செய்வேன், என் உடன்
 படிக்கை அவனிடத்தில் ஸ்திரிப்பட்டிருக்கும்.—
 ௨௯ அவன் சந்தியைச் சதா காலமும், அவன் சிங்காச
 னத்தை ஆகாயமண்டலங்களுள்ள மட்டும் நிலைப்
 ௩௦ படுத்துவேன்.—அவன் சந்தியார் என்னியாயப்
 பிரமாணத்தை விட்டு நீங்கி, என்னியாயத்தீர்ப்புக
 ௩௧ ளுக்கேற்க நடவாமலும்,—என் விதிகளை மீறி என்
 ௩௨ கட்டளைகளைக்காத்து நடவாமலிருந்தால்,—அ
 வர்களுடைய மறுதலினியமித்தம் கோவினாலும்,
 அவர்கள் பாவத்தினியமித்தம் அடிகளினாலும் அவர்
 ௩௩ களைத்தண்டிப்பேன்.—ஆளுதும் என் தைய முழு
 ௩௪ வதும் அவனை விட்டு நீங்கவும், என் சத்தியம் ஒழி
 யவும் விடேன்.—என் உடன்படிக்கையை மீற
 ௩௫ மாட்டேன், என் உதிகளின் வாக்கியத்தை வேறு
 படுத்த மாட்டேன்.—நான் ஒருதரம் என் பரிசுத்
 தத்தைக்கொண்டு ஆணையிட்டேன். தாலீதுக்கு
 ௩௬ நான் பொய்சொல்ல மாட்டேன்.—அவன் வயிசம்
 சதா காலமுயிருக்கும், அவன் சிங்காசனம் என் ச
 ௩௭ முகத்தில் குரியனைப்போலத் தங்கும்.—சந்திர
 னைப்போலச் சதா காலமும் ஸ்திரிப்பட்டிருக்கும்,
 ௩௮ ஆகாயத்திலுள்ள மெய்ச்சாட்சியைப்போல் வி
 ளுக்கு மென்று சொன்னீரே. சேலா.—ஆளுதும் நீர்
 உமது அபிஷேகம் மேல் கோப்புகொண்டு, அவ
 ௩௯ னைத்தள்ளி அரோசித்தீர்.—உமதடியானுடன் நீர்
 செய்த உடன்படிக்கையை ஒழியப்பண்ணினீர்:
 அவனுடைய கிரீடத்தைத் தரையிலெறிந்து அச
 ௪௦ யி சிப்படுத்தினீர்.—அவன் வேலிகள் எல்லாவற்றை
 யும் பிடுங்கினீர்; அவனுடைய அரணை ஸ்தானங்
 ௪௧ களைப்பாழாக்கினீர்.—வழிப்போக்கர் யாவரும்
 அவனைக்கொன்னையிடுகிறார்கள்: ஆயலாரால் அ
 ௪௨ வன் நிந்திக்கப்படுகிறான்.—அவன் சத்துருக்க
 ளின் வலக்கரத்தை உயர்த்தினீர்; அவனுடைய
 சத்துருக்கள் யாவரும் சந்தோஷப்படும்படி செய்
 ௪௩ தீர்.—அவன் பட்டயத்தின் கருக்கையும் மழுக்கி,
 யுத்தத்தில் அவன் நிற்கும்படி செய்யாமல் விட்
 ௪௪ டீர்.—அவனுடைய மகிமையை ஒழிவித்து, அ
 ௪௫ வன் சிங்காசனத்தைத் தரையில் விழுத்தினீர்.—அவ
 னுடைய இளம்பிராயத்தைக் குறுக்கினீர்: வெட்
 ௪௬ கத்திலை அவனை மூடினீர். சேலா.—யெ கோ
 வா வே, எதுவரைக்கும் மறைந்திருப்பீர்; எப்
 ௪௭ பொழுதும் உமது கோபம் அக்கினியைப்போல் ச
 ௪௮ வாலிக்குமா.—என் ஆயுள் எவ்வளவு அற்பமென்
 று நினைந்தருளும்: மனுபுத்திரர் யாவரையும் வீண

கவன் சிருட்டித்தீர்.—உயிருள்ளோரில் சாவாம ச அ
 விருப்பவன்யாவன்; அவன் மரித்தோர் ஸ்தலத்
 திலிருந்து தன் பிராணனை விலக்குவானு. சேலா.—
 ஆண்டவரே, நீர் உமது சத்தியத்தினால் தால் சுக
 துக்கு ஆணையிட்டிக்கொடுத்த உமது முந்தின இரக்
 கங்கள் எங்கே.—ஆண்டவரே, வலியசனங்க ளு
 ௫ ளாகிய உம்முடைய சத்துருக்கள் உமக்குச் செய்த
 நிந்தனையும், உம்முடைய அபிஷேகனுடைய கா
 ல்சுவடுகளுக்குச் செய்த நிந்தனையுமாகிய சகலத்
 தையும் என் னெஞ்சத்திலே தாங்கிக்கொள்ளுகிறே
 ௫ ன்.—யெ கோவா வே, உமது தாசருக்கு வந்த நிந்த
 தையை நினைந்தருளும்.—யெ கோவா சதா கா ளு
 வமும் வாழ்த்தப்படக்கடவர். ஆமென், ஆமென்.

கூயி. சங்கீதம்.

க. மனுஷருடைய நிலையாமையைக் காட்டல்:
 ௫௨. தேவனுடைய தயையைப்பிரார்த்தித்தல்.

தேவனுடைய தாசனுகூயமோசேயின்பிரார்த்தனை
 ௫ ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக நீ
 ௫ ரே எங்களுக்குப் புகலிடம்.—பருவதங்கள் தோன்
 ௫ றுமுன்னும், நீர்பூயியையும் உலகத்தை யுஞ்சிருட்
 ௫ டிக்குமுன்னும் நீரே அனாதியாய் சதா காலங்களி
 ௫ லுங் கடவுளாயிருக்கிறீர்.—உமது பார்வைக்கு
 ௫ ஆயிரம் வருஷங்கள், நேற்றுக்கழிந்த நாளிப்போ
 ௫ லும், இரவின் ஒருசாமம்போலவுயிருக்கின்றன.—
 ௫ நீர் மனுஷனைத்திரும்பவும் தானாக்குகிறீர்; மனுபு
 ௫ த்திரரே, திரும்பிவாருங்கள் என்கிறீர்.—வெள்ளம்
 ௫ போல அவர்களைவாரிக்கொள்ளுகிறீர்; அவர்கள்
 ௫ நித்திரைக்குச் சமானம்: விடியற்காலத்திலே மா
 ௫ றிப்போகிற புல்லுக்கொப்பாயிருக்கிறார்கள்.—
 ௫ அது காலையில் தழைத்தோங்கும், மாலையில் சே
 ௫ திக்கப்பட்டுவாடிப்போம்.—நாங்கள் உமது கோ
 ௫ பத்தினால் அழிகிறோம், உமது உக்கிரத்தினால் க
 ௫ லங்குகிறோம்.—நீர் எங்கள் அக்கிரமங்களை உமக்
 ௫ குமுன்பாகவும், எங்கள் இரகசியங்களை உமது மு
 ௫ கத்தின் ஒளியிலும் வைத்திருக்கிறீர்.—எங்கள் நாள
 ௫ களைல்லாம் உமது கோபத்திலே செல்லுகின்றன:
 ௫ ஒரு நினைவைப்போல எங்கள் வருஷங்களைக்க
 ௫ டிக்கிறோம்.—எங்கள் ஆயுள் நாங்கள் எழுபதுவ
 ௫ ருஷம், பலயிகுதியால் எண்பது வருஷமாயிருந்
 ௫ தாலும், அவைகள் பலம் பிரயாசமுந் துக்கமுமா
 ௫ கும்; அது சீக்கிரஞ்சேதிக்கப்படும், நாங்கள் ப
 ௫ றந்து விட்டோம்.—உமது கோபத்தின் வல்லமை யக
 ௫ யை அறிந்தவன்யாவன்; உம்மால் வருகிற பயங்
 ௫ கரம் எப்படியோ, அப்படியே உம்முடைய கோ
 ௫ பம்.—எங்கள் மொன் ஞானத்திலே முந் திரும்பொ
 ௫ ருட்டு, நாங்கள் எங்கள் ஆயுள் நாங்களை எண்
 ௫ னும்படி போதித்தருளும்.—யெ கோவா வே, யெ

(௨௭) கொலோ.க.யி.௫.௮. எண்.௨௪.௭. (௨௮) ஏசா.௫.௫.௬. (௨௯) ஏசா.௬.௭. ஏரே.௬.௫.௭. உபா.யெ.யி.௮.(௬) உசாமு.எ.யெ.௭.ஏரே.௬.யெ.௬. (௬௦) உசாமு.எ.யெ.௬. க.இரா.யெ.௬.௬. (௬௧) உசாமு.எ.யெ.௭.௭. (௬௨) ஆமோ.ச.௨. (௬௩) உசாமு.எ.யெ.௭. ஓக்.க.௬. யோவா.யெ.௬.௬. சங்.எ.௭.௭.௭. ஏரே.௬.௭.௭. (௬௪) க.நா.௭.௭.௭. உபா.௬.௭. யெ. புல.௭.யெ.௬. (௬௫) சங்.யெ.யெ.௭. (௬௬) சங்.எ.௭.௭. (௬௭) யோபு.யெ.௬. சங்.௬.௭. (௬௮) எபி.யெ.௭. (௬௯) உசாமு.எ.யெ.௭. ஏசா.௭.௭.௭. சங்.௭.௭.௭.—(௬௯) சங்.௬.௭. (௭௦) உபா.௬.௭.௭. ஏசே.யெ.யெ.௭. (௭௧) நீதி.௭.௭.௭. (௭௨) உபேதுரு.௬.௭. (௭௩) ஆதி.௬.யெ.௭. பிர.யெ.௭. (௭௪) சங்.௬.யெ.௭. ஏசா.௭.௭.௭. (௭௫) யோபு.யெ.௭. (௭௬) சங்.௭.யெ.௭. சங்.யெ.௭. (௭௭) உபா.௬.௭.௭.

திரும்பிவாரும், எதுவரைக்கும். உமதடியாரமேல்
 யச இரங்கும்.—நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும்
 ஆனந்தக்களிப்புடன் மகிழும்படி உமததயையி
 னால் விரைவில் எங்களைத் திருத்திப்படுத்தியரு
 யெனும்.—நீர் எங்களைத்துக்கப்படுத்தின நாள் களுக்
 கும், நாங்கள் நீமை அனுபவித்த வருஷங்களுக்
 கெனும்.—எங்கள் தேவனாகிய யெகோ
 வாவே, உமதுகடாட்சம் எங்கள்மேல் இருப்
 பதாக: எங்களைக்கொள்கிரியெயை எங்களிட
 த்தில் உறுதிப்படுத்தியருளும்; எங்களைக்கொ
 ள்கிரியெயை எங்களிடத்தில் உறுதிப்படுத்த
 தியருளும்.

கக. சங்கீதம்.

க. யெகோவாவைப் புகவிடமாய்க்கொண்டு
 சனங்கள் விக்கினமின்றி வாழ்ந்திருத்தல்: யச
 தேவன் அவர்களைக்கடாட்சித்தல்.
 சருவத்திற்குமேலானவருடைய மறைவில் வா
 சஞ்செய்கிறவன் சருவவல்லவருடைய நிழல்
 லேதங்கொண்டான்.—நான் யெகோவாவை நோக்
 கி, என்ஞ்சுவலிடம், என்கோட்டை, என்தேவன்,
 அவரை நான் நம்புகிறேனென்கிறேன்.—அவர்
 உன்னை வேடனுடையகண்ணிக்கும், பெருவா
 ரிக்காய்ச்சலுக்குந் தப்புவிப்பார்.—அவர் தமது
 சிறகுகளினால் உன்னைமூடுவார், அவருடையசிற
 கைகளின்கீழ் அடைக்கலம்புகுவாய்: அவருடைய
 சத்தியம் உனக்குப்பரிசையுங்கேடகமுமாயி
 ருக்கும்.—இராத்திரிகாலத்தின்பயங்கரத்துக்கும்,
 பகவில்பறக்கும் அம்புக்கும்,—அந்தகாரத்திலுலா
 வும்பெருவாரிக்காய்ச்சலுக்கும், மத்தியானத்தில்
 நாசப்படுத்துஞ் சங்காரத்துக்கும் பயப்பட்டாமலி
 ருப்பாய்.—உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன்
 வலப்புறத்தில் பதிராயிரம்பேரும் விழுவார்கள்;
 அதுஉன்னை அணுகாது.—துன்மார்க்கருக்குவரும்
 பலனை உன்கண்ணினால் காண்பாய்.—எனக்குப்
 புகவிடமுஞ் சருவத்திற்குமேலானவருமாகிய
 யெகோவாவை உனக்குவாசஸ்தலமாய் ஏற்
 படுக்கொண்டபடியினால்,—ஆபத்து உனக்கு நேரி
 டாது, எந்தவாதையும் உன்கடாரத்தை அணுக
 வதாது.—உன்வழிகளெல்லாவற்றிலும் உன்னைப்
 பாதுகாக்கும்படி அவர் தமதுதுதர்களுக்குக்கட்
 டையையிடுவார்.—உன்கால் கல்லில் இடருதபடிக்
 கு அவர்கள் உன்னைக்கையில் ஏந்திக்கொண்டு
 போவார்கள்.—சிக்கத்தின் மேலும் விரியன்மே
 லும் நடப்பாய்: சிக்கக்குட்டியையும்வலியசருப்
 பத்தையும் உழக்குவாய்.—அவன் என்னிடத்தில்
 அன்புவைத்தபடியால் அவனை விடுவிப்பேன்:
 அவன் என் நாமத்தை அறிந்திருக்கிறபடியால்

அவனை உயர்ந்தஸ்தானத்திலே வைப்பேன்.—அ
 வன் என்னைநோக்கி ஒலமிடும்பொழுது நான் அ
 வனுக்கு உத்தரங்கொடுப்பேன்: துக்கத்தில் அ
 வனைத்தாங்குவேன்: அவனை இரட்சித்து அவனை
 மகிமைப்படுத்துவேன்.—தீர்க்காயுளினால் அவ
 னைத்திருத்திசெய்து, என்னிரட்சிப்பை அவனுக்
 குக்காட்டுவேன்.

ககஉ. சங்கீதம்.

க. தேவனைத் துதித்தல்: சு. துன்மார்க்கர் ஆக்கி
 னைப்படல்: யெ. சன்மார்க்கர் வாழ்வடைதல்.

ஒய்வுநாளிற் பாடத்தக்க கானமாகிய சங்கீதம்.
 பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், க
 மந்த ஓசை பொருந்திய கின்னரத்தினாலும்,—
 யெகோவாவைத் துதிப்பதும், சருவத்திற்கு உ
 மேலானவரே, உமது நாமத்தைப்பாடுவதும்,—
 விடியற்காலத்தில் உமது தயையையும் சாயங்
 காலத்தில் உமது சத்தியத்தையும் பிரகாசிக்கப்
 பண்ணுவதும் உத்தமம்.—யெகோவாவே,
 நீர் உமதுகிரியையினால் என்னைச் சந்தோஷப்ப
 டுத்தினீர்: உமதுகரங்களின்கிரியையினியித்தம்
 ஆனந்த முழுக்கமிடுவேன்.—யெகோவாவே,
 உம்முடைய கிரியைகள் எவ்வளவுமகத்துவமுள்
 ளவைகள்; உம்முடைய ஆலோசனை அதிக ஆ
 ழம்.—துன்மார்க்கர் புல்லப்போல முனைத்தா
 ளும், அக்கிரமக்காரர் யாவருஞ் செழித்தாலும்
 நித்திய நாசமடைவார்கள்.—யிருகம்போன்றம
 னுஷன் இதை அறியான்: மூடன் இதை உண
 ரான்.—யெகோவாவே, நீர் நித்தமும் உன்ன
 தமானவர்.—யெகோவாவே, பாரும், உமது
 சத்துருக்கள் சகலரும் நாசமடைவார்கள்; அக்கி
 ரமக்காரர் யாவருஞ்சிற அடிக்கப்படுவார்கள்.—
 என் கொம்பைக் காண்டாவினுடையதைப்போ
 ல உயர்ந்துவீர்: புதிய எண்ணெயினால் அபிஷே
 கம்பண்ணப்படுவேன்.—என் கண் என் சத்து
 ருக்களுக்கு நேரிடுவதைக்காணும், எனக்குவி
 ரோதமாயெழும்புகிற துன்மார்க்கர்களுக்கு நே
 ரிடுவதை என் செவிகேட்கும்.—நீதிமான் பனை
 போலச் செழிப்பான்: விபாளுனின் ஏரஸ் வி
 ருட்சத்தைப்போல வளருவான்.—யெகோவா
 வாவின் வீட்டிலே நாடாங்குந் தவர்கள் நம
 து தேவனுடைய பிராகாரங்களிற் செழித்தி
 ருப்பார்கள்.—என் கண்மலையாகிய யெகோயச
 வர் நீதியுள்ளவர்; அநீதி அவரிடத்திலில்லையெ
 ன்று காண்பிக்கும்படி,—அவர்கள் முதிர்ந்தவய
 யினால் கனிகொடுத்து, சாரங்கொண்டு பசுமையா
 யிருப்பார்கள்.

ககஉ. சங்கீதம்.

க. தேவனுடைய இராச்சியத்தின் செளந்தரி
 யத்தையும் செளக்கியத்தையும் வருணித்தல்.

(யச) அபகூ.கூஉ. (யெ) சங்.உஎ.இ. ஏசா.உசு.யெ.—(கக. சங். க.) சங்.உஎ.ச. சங்.யெ.கூ. (உ) சங்.ாசஉ.இ. (கூ) சங்.ாசஉ.எ. (இ) யோபு.இ.யெ.கூ. நீதி.கூ.உகூ.உச. ஏசா.சகூ.கூ. (அ) சங்.கூ.எ.சு. மல்.க.இ. (ய) நீதி.யெ.உக. (யக) சங்.கூ.எ. சங்.எ.கூ.கூ. மத்.ச.சு. எபி.க.யெ. (யஉ) யோபு.இ.உகூ. (யரு) ஏசா.சகூ.உ. க.சாமு.உ.கூ.ய (யசு) நீதி.கூ.உ.—(கஉ. சங். கூ.) க.நாளா.உகூ.இ. (இ) ஏசா.உஅ.உகூ. ரோ.யக.கூ.கூ.சு. (சு) யோபு.யெ.சு. ஏரே.யெ.கூ.உ. மல்.கூ.யெ. (ய) சங்.உகூ.இ. (யஉ) சங்.ருஉ.அ. ஏசா.சகூ.உஉ. ஓசி.யெ.சு. (யசு) உபா.கூஉ.ச. ரோ.கூ.யெ.சு.—(ககூ. சங்.)

யெகோவா மகத்துவத்தைத்தரித்து இராச்சியபரியாலனம் பண்ணுகிறார்; யெகோவா பராக்கிரமத்தை அணிந்து அரையிற்கச்சக்கட்டிக் கொண்டிருக்கிறார்: பூமண்டலம் நிலைப்படுத்தப்பட்டது, அதை அசைக்கமுடியாது.—யெகோவாவே, நீர் அனுகி. உமதுசிலங்காசனம் ஆகிமுதல் ஸ்தாபிக்கப்பட்டது.—நதிகள் பெருமுழக்கம் இடுகின்றன, நதிகள் பெருமுழக்கமிடுகின்றன; நதிகள் திரை எழிகின்றன.—சலத்திரளின் முழக்கத்திலும் சமுத்திரத்தின் உரத்தநீரைகளிலும் உன்னதத்திலுள்ள யெகோவா அதிகவல்லமையுள்ளவர்.—உம்முடைய சாட்சிப்பிரமாணங்கள் மிகவுந்திடமுள்ளவைகள்: யெகோவாவே, பரிசுத்தமானது சதாகாலமும் உமது ஆவயத்துக்குத்தகுதியாயிருக்கின்றது.

௬௪. சங்கீதம்.

௧. பாலிகளுக்குவிரோதமாகப்பிரார்த்தித்தல்: அ. அவர்களைக் கண்டித்தல்: ஐ. நீதிமான்களின் செனக்கியத்தைவருணித்தல்.

பழிவாங்குகிற தேவனாகிய யெகோவாவே, பழிவாங்குகிற தேவனே, பிரகாசியும்.—பூலோகநியாயாபிதியே, நீர் எழுந்து அகங்காரிகளுக்குப் பிரதிசெய்யும்.—யெகோவாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும், எதுவரைக்குந்துன்மார்க்கர் மகிழ்ந்திருப்பார்கள்.—அக்கிரமக்காரராயாவரும் கடுஞ்சொற்களைச்சொல்லி வெளிப்படுத்தி, தங்கள்மேன்மையைப்பராட்டுகிறார்கள்.—யெகோவாவே, அவர்கள் உம்முடையசனங்களைநொறுக்கி, உமது சுதந்தரத்தைக்கிலேசப்படுத்துகிறார்கள்.—அவர்கள், விதவையையும் பரதேசியையும் வதைத்து, அநாதபிள்ளைகளைக்கொலைசெய்து, யெகோவா காணமாட்டார், யாக்கோபின் தேவன் விசாரிக்கமாட்டாரென்று சொல்லுகிறார்கள்.—சனங்களில்மிருகம்போன்றவர்களே; உணர்ந்துகொள்ளுங்கள்: அஞ்ஞானிகளே, எப்பொழுதுஞானிகளாவீர்கள்.—காதைச்சிருட்டித்தவர் கேளாரா; கண்ணையுருவாக்கினவர் காணாரா.—புறத்தேசத்தாரைத்தண்டித்து, மனுஷருக்கு ஞானத்தை உணர்த்துகிறவர் கடிந்துகொள்ளாரா.—மனுஷருடைய எண்ணங்கள் வீணென்பது யெகோவாவுக்குத்தெரியும்.—யெகோவாவே, துன்மார்க்கர்களுக்குழிவெட்டப்படும் வரைக்குமுள்ள நிமையான நாங்கலில் இளைப்பாறுதலைத்தரும்படிக்கு, —உம்மால் தண்டிக்கப்படும் உமதுவேதப்பிரமாணத்தினாலே போதிக்கப்படும் இருக்கிறமனுஷன்வாழ்வுசுவுடையவன்.—யெகோவா தம்முடையசனங்களை நெகிழ்விடார், தமது சுதந்தரத்தைத் தன்

னார்.—நியாயத்தீர்ப்புநீதியாயிருக்கும்: மனகேர்வியுள்ளவர்கள் யாவரும் அதற்குப்பின்செல்லுவார்கள்.—என்னியித்தம் தூக்கருமக்காரருக்கு விரோதமாயெழும்புகிறவன்யாவன்; என்னியித்தம் அதிகிரமக்காரருக்கு விரோதமாய் நிற்பவன்யாவன்.—யெகோவா எனக்குத்துணையாயிவராவிட்டால் என்ஆத்துமம் மவுன்ஸ்தானத்தில் வாசம்பண்ணும்.—என்கால் சறுக்குகின்றதென்யுறு நான் சொன்னபொழுது யெகோவாவே, உமது தயை என்னைத்தாங்கிற்று.—என் உள்ளத் திற்பலசிந்தனைகள் உண்டாயிருக்கையில், உமது தேற்றத்த்களினால் என்மனம் மகிழ்ச்சியடைகின்றது.—கட்டினையமீறித்தீமைசெய்யுமஅதிகிரமக்காரருடைய சிங்காசனம் உமக்கு இசைநிறுக்குமா.—அவர்கள் நீதிமானுடைய பிரான உகனுக்கு விரோதமாகக் கூட்டங்கடி, குற்றமில்லாதவனைக்குற்றமுள்ளவனாகத் தீர்க்கிறார்கள்.—ஆனலும் யெகோவா எந்துருக்கம்; என்உத்தேவன், எனக்குப்புக்கலிடமாகிய கன்மலை.—அவர் அவர்களுடைய பாவத்தின்பலனை அவர் உககள்மேலேவருவித்து, அவர்களுடைய தீங்கில் அவர்களைச்சேதிப்பார்; நம்முடைய தேவனாகிய யெகோவா அவர்களைச்சேதிப்பார்.

௬௫. சங்கீதம்.

௧. தேவனைத்துதிக்கும்படிபுத்திசொல்லல்: சு. கட்டினையைக் கைக்கொள்ளவேண்டுமென்று எச்சரிக்கைப்படுத்தல்.

யெகோவாவைப்பாடுவோம் வாருங்கள்: நம்முடைய இரட்சிப்பின்கன்மலையை ஆனந்தமாய்ப்பாடுவோம்.—நாம் அவருடையசந்நிதிக்கு முன்வந்து துதிசெய்தோ, ஆர்ப்பரித்து அவர்மேற்சங்கீதங்களைப்பாடுவோம்.—யெகோவாமகாதேவன், சகலதேவர்களின்மேலும் மகாராசாபூமியின்ஆழமானஇடங்கள்அவர்கைவசம்: மலைகளின் உயர்ந்த ஸ்தானங்களும் அவருடையவைகள்.—சமுத்திரம் அவருடையது, அவர் அதைச்சிருஷ்டித்தார்: அவர் கரங்கள் உலர்ந்த தரையை யுண்டாக்கின.—நம்மைச்சிருட்டித்த யெகோவாவை நாம் நம்ஸ்கரித்து முழங்காற்படியிட்டு ஆராதனைசெய்வோம்வாருங்கள்.—அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின்சனம், அவர்கையின்ஆடு.—இன்று நீங்கள் அவருடையவாக்கைக்கேட்கவிரும்பினால், உங்கள்பிதாக்கள், என்கிரியையைக்கண்டும் என்னைச்சோதித்துப்பரிட்சைபண்ணின வனத்தின்விவாதஸ்தானத்தில் பரிட்சைநாளில் நடந்ததுபோல, —உங்கள் இருதயத்தைக்கடினப்படுத்தாதிருங்கள்.—நான் நாற்பதுவருஷபரியந்தம் அத்தச்சந்

(௧) ஏசா. ௫. ௨. ௧. வெளி. ௧. ௧. (௨) சங். ச. ௫. ௧. — (௬௪. சங். ௧.) உபா. ௧. ௨. ௧. (௨) ஆதி. ௧. ௨. ௧. (௩) யோபு. ௨. ௧. (௪) யூதா. ௧. ௧. யாத். ச. ௧. ௧. நீதி. ௨. ௧. ௧. (௫) யோபு. ௧. ௧. ௧. ஏசா. ௨. ௧. ௧. (௬) க. கொரி. ௧. ௨. ௧. (௭) யோபு. ௧. ௧. ௧. நீதி. ௧. ௧. ௧. க. கொரி. ௧. ௧. ௧. எபி. ௧. ௧. ௧. (௮) ச. சா. மு. ௧. ௧. ௧. ரோ. ௧. ௧. ௧. (௯) ஆ. மோ. ௧. ௧. ௧. ஏசா. ௧. ௧. ௧. (௧௦) மத். ௨. ௧. ௧. யாத். ௨. ௧. ௧. நீதி. ௧. ௧. ௧. (௧௧) நீதி. ௨. ௧. ௧. — (௧௨) சங். ௧.) உபா. ௧. ௧. ௧. (௧௩) உசா. மு. ௧. ௧. ௧. (௧௪) ஆதி. ௧. ௧. ௧. (௧௫) க. கொரி. ௧. ௧. ௧. (௧௬) எபி. ௧. ௧. ௧. யாத். ௧. ௧. ௧. உபா. ௧. ௧. ௧. க. கொரி. ௧. ௧. ௧. என். ௧. ௧. ௧.

ததியைக்குறித்துவிசனப்பட்டோ, இந்தச்சனங்கள் மனமயக்கக் கொண்டிருக்கிறார்கள், என் வழியாக சன உணராம்கொண்டேன்.—அதினியித்தம் நாயகோபங்கொண்டு அவர்களை எண்ணிப்பாற ததவல் இளைப்பாற விடேனென்று ஆணையிட்டேன்.

கூசு. சங்கீதம்.

தமதுமகிமையையும், இராச்சியத்தையும் நியாயத்தீர்ப்பையுக் குறித்துத் தேவனைத் துதிப்பது கடமை யெனக்கூறல்.

யெகோவாவின் மேல் புதுப்பாட்டைப்பாடுங்கள்: பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் யெகோவாவைப் பாடுங்கள்.—யெகோவாவைப்பாடுங்கள், அவருடைய நாமத்தை வாழ்த்துங்கள்; நாடோறும் அவர்செய்யும் இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துங்கள்.—அந்நிய தேசத்தாருக்குள் அவருடைய மகிமையையும், சகல சாதியாருக்குள்ளும் அவருடைய அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துங்கள்.—யெகோவாமகத்துவமுள்ளவரும், மிகவுந்துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்: எல்லாத் தேவர்களிலும் அவருக்கே பயப்படவேண்டும்.—அந்நிய தேசத்தாருடைய தேவர்களெல்லாம் அபத்தமானவர்கள்: யெகோவாவானகளைச் சிருட்டித்தார்.—அவர்சந்நிதியில்கனமும்மகிமையும், அவருடையபரிசுத்தஸ்தானத்தில் வல்லமையுஞ்செளந்தரியமும் இருக்கின்றன.—அந்நியசனங்களின் சந்ததியாரே, யெகோவாமகிமையும் வல்லமையுமுள்ளவரென்று பிரசித்தப்படுத்துங்கள்.—யெகோவாவின் நாமத்தின் மகிமையைப்பிரசித்தப்படுத்தி, காணிக்கைகளைக்கொண்டெடுத்து அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.—அவல்காரமானபரிசுத்தஸ்தானத்தில் யெகோவாவைவந்தொழுதுகொள்ளுங்கள்: பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பயப்படுங்கள்.—யெகோவா இராச்சிய பரிபாலனம்பண்ணுகிறார்: பூமண்டலம் உறுதிப்பட்டு அசையாதிருக்கும்: அவர்சனங்களுக்கு யதார்த்தமாக நியாயத்தீர்ப்புக்கொப்பாரென்று புறத்தேசத்தாருக்குள்ளே சொல்லுங்கள்.—வானங்கள் மகிழக்கடவன, பூமிபூரிப்பதாக; சமுத்திரமும் அதினுள்ளயாவும் கொந்தளிக்கக்கடவன —நாடும் அதினுள்ள யாவும் களிகூரக்கடவன: சோலையிலுள்ள சகலவிருட்சங்களும் யெகோவாவின் சமுதத்தில் ஆனந்தமுழக்கமிடக்கடவன.—அவர் வருகிறார், பூமிக்கு நியாயத்தீர்க்கவருகிறார்: அவர் பூலோகத்திற்கு நீதியோடு சனங்களுக்குச் சந்தியத்தோடும் நியாயத்தீர்ப்புக்கொடுப்பார்.

கூ௭. சங்கீதம்.

தேவனுடைய இராச்சியத்தின் மகிமையையும் அவர்வக்கிரகாராதனைக்காரருக்குச்செய்கிற நியாயத்தீர்ப்பையுக்குறித்துச்சுப்பைதுதித்தல்.

யெகோவா இராச்சியபரிபாலனம்பண்ணுகிறார், பூமிமகிழ்வதாக; திரளானதிவுகள்சந்தோஷப்படக்கடவன.—மேகங்களும் அந்தகாரமும் அவரைச்சூழ்ந்திருக்கின்றன: நீதியினாலும் நியாயத்தினாலும் அவருடைய சிங்காசனம் ஸ்திரப்படும்.—அவரைச் சூழ்ந்திருக்கிற சத்தருக்களைப்பட்சிக்கும் அக்கினி அவர் சமுதத்துக்கு முன் செல்லுகின்றது.—அவருடைய மின்னல்கள் பூமண்டலத்தைப்பிரகாசிப்பிக்கின்றன: பூமிகண்டெய்திந்தது.—யெகோவாவின் சமுதத்தில் மலைகள் மெழுகுபோல உருகிப்போகின்றன, பூமிமுழுவதற்கும் அதிபதியாயிருப்பவருக்கு முன்பாக உருகு கின்றன.—ஆகாயமண்டலங்கள் அவர்நீதியைவெளிப்படுத்துகின்றன, சகல சனங்களும் அவர் மகிமையைக்காணுகிறார்கள்.—தொழிற்படுத்திய வக்கிரகங்களுக்குத் தொண்டெய்து, பிரதிமைகளை மேன்மைபாராட்டும் யாவரும் வெட்கப்படுவார்களாக: தேவர்களே, நீங்களனைவரும் அவருக்கு நமஸ்காரம்பண்ணுங்கள்.—இதைக்கேட்டுச்சீயோன்மகிழ்ச்சியடைந்தது; யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகளினியித்தம் யூதாவின் குமாரத்திகள் சந்தோஷப்படுகிறார்கள்.—யெகோவாவே, நீர் பூமிமுழுவதற்கும் மேலானவர்: எல்லாத் தேவர்களிலும் உன்னமாயிருக்கிறீர்.—யெகோவாவை நேசிப்பவர்களே, நீங்கள் தீமையைவெறுப்பீர்களாக: அவர் தமதுபரிசுத்தவான்களின் பிராணனைக்காப்பாற்றுகிறார்; அவர்களைத் தன்மார்க்கர்களுக்குத் தப்புவிக்கிறார்.—நீதிமானுக்காக ஓரியும், நேர்மையான இருதயத்தையுடையவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டன—நீதிமான்களே, யெகோவாவில் களிகூருங்கள்; அவருடையபரிசுத்தத்தை நினைந்து அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.

கூ௮. சங்கீதம்.

தேவனைத் துதிக்கும்படி யாவருக்கும் புத்தி சொல்லல்.

சங்கீதம்.

யெகோவாவின் மேல் புதுப்பாட்டைப்பாடுங்கள்; அவர் ஆச்சரியமானவைகளைச்செய்தார்: அவர் தமது வலக்கரத்தினாலும் பரிசுத்தபுயத்தினாலுஞ் செய்க்கொண்டார்.—யெகோவாதாம்செய்த இரட்சிப்பை விளங்கக்காட்டினார்: அந்நிய தேசத்தாருக்குப் பிரத்தியட்சமாகத் தமது நீதியைப் பிரகாசிக்கப்பண்ணினார்.—அ

(கூசு. சங். ச.) சங்.ாசடு.கூ.(இ) எரே.யெ.யெ.யெ. சங்.யெ.யெ.யெ. ஏசா.செ.எ. (ய) சங்.கூ.க. வெளி.யெ.யெ. (யெ) சங்.கூ.ச. வெளி.யெ.யெ.—(கூ. சங். க.) சங்.கூ.யெ. ஏசா.செ.க. (உ) க.இரா.யெ.யெ. (கூ) சங்.யெ. கூ. தாளி.எ.யெ. அபகூ.கூ.(ச) யாத்.யெ.யெ. (இ) நியா.யெ.யெ. மீகா.க.ச. நாகூ.க.கூ. (க) சங்.யெ.க. (எ) யாத்.யெ.ச. லேவி.உகூ.க.எ.பி.க.க. (க) யாத்.யெ.யெ. (ய) ஆமோ.யெ.யெ. ரோ.யெ.உ. சங்.ாசடு.யெ. நீதி. உ.யெ. தாளி.கூ.உ.யெ. (யெ) யோபு.உ.உ.உ.யெ. நீதி.ச.யெ.யெ.—(கூ. சங். க.) ஏசா.செ.யெ. யாத்.யெ.யெ. ஏசா. யெ.யெ. (உ) ஏசா.யெ.யெ. லூக்.உ.கூ.யெ. ஏசா.கூ.உ. ரோ.கூ.உ.யெ. (கூ) லூக்.கூ.யெ. ஏசா.யெ.யெ. லூக்.உ.கூ.யெ. அப்.யெ.ச.எ. அப்.உ.யெ.யெ.

வர் தாம் இரவேல் வமிசத்துக்கு வாக்குத்தத் தஞ்செய்த தமதுதையையையும் சத்தியத்தையும் நினைந்திருக்கிறார்: பூமியின் எல்லைகளிலுள்ள யாவரும் நமது தேவன் செய்த இரட்சிப்பைக்கண்டார்கள்.—பூலோகத்தாரே, நீங்களெல்லாரும் யெகோவாவை நோக்கி ஆனந்தமுழக்கமிடுங்கள்: நீங்கள் உரத்ததொளிசெய்துமகிழ்ந்து துதிப்பாடுங்கள்.—கின்னரத்தினாலும், கின்னரத்தோடுகீதத்தின் ஒசையினாலும் யெகோவாவைப் பாடுங்கள்.—தாரையினாலும், எக்காளத்தினாலும் இராசாவாகிய யெகோவாவின் சமூகத்தில் ஆனந்தத்தொளிசெய்யுங்கள்.—சமுத்திரம் தன்னிடத்துள்ளவைகளோடும், பூமண்டலம் தன்னிற் குடியிருக்கிறவர்களோடும் ஆரவாரஞ் செய்யக்கடவன.—நதிகள் கைகொட்டக்கடவன: மலைகள் ஏகமாய் யெகோவாவுக்கு முன்பாக மகிழ்க்கடவன.—அவர் பூலோகத்துக்கு நியாயந்தீர்க்க வருகிறார்: அவர் பூலோகத்துக்கு நீதியோடும், சனங்களுக்கு யதார்த்தத்தோடும் நியாயத்தீர்ப்புக்கொடுப்பார்.

கூக. சங்கீதம்.

சீயோனிலுள்ள அவருடைய இராச்சியத்தினிமித்தந் தேவனைத் துதிக்கும்படி ஏவல்.

யெகோவா இராச்சியபரிபாலனம்பண்ணுகிறார்; சனங்கள் நடுங்குவார்களாக: அவர்களுடிகளின் மத்தியில் வீற்றிருக்கிறார்; பூமி அசைவதாக.—யெகோவா சீயோனிலே மகத்துவமானவர்; அவர்சருவசனங்களுக்குமேலானவர்.—மகத்துவமும்பயங்கரமுமான உமதுநாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.—இராசாவின் வல்லமை நீதியிற் பிரியப்படுகின்றது; நீர் நியாயத்தை ஸ்திரப்படுத்துகிறீர், நீர் யாக்கோபில் நியாயத்தீர்ப்பையும் நீதியையுஞ் செய்துவருகிறீர்.—நம்முடைய தேவனாகிய யெகோவாவை மேன்மைபாராட்டுங்கள், அவருடைய பாதபீடத்தில் நமஸ்காரம் பண்ணுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர்.—ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப் பிரார்த்திப்பவரில் சாமுவேலும், யெகோவாவை நோக்கிப் பிரார்த்திக்க, அவர் அவர்களுக்கு உத்தரமருளினார்.—மேகத்தாணி என்று அவர்களோடு பேசினார்: அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும், அவர்கொடுத்த விதியையும் காத்துநடந்தார்கள்.—எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர் அவர்களுக்கு உத்தரம் அருளினீர்: நீர் அவர்களுடைய தூர்க்கருமத்தினிமித்தம் பழிவாங்கியும், அவர்களுக்குத் தயையெய்யுந் தேவனாகிய மிருத்தீர்.—நம்முடைய தேவனாகிய யெகோ

வாவைக்குறித்துமேன்மைபாராட்டுங்கள், அவருடைய பரிசுத்தமலையில் நமஸ்காரம்பண்ணுங்கள்; நம்முடைய தேவனாகிய யெகோவா பரிசுத்தர்.

ஈ. சங்கீதம்.

மகிமை, பராக்கிரமம், அனுக்கிரகமென்னும் இவைகளினிமித்தம் தேவனைத் துதித்தல்.

ஸ்தோத்திர சங்கீதம்.

பூலோகத்தாரே, நீங்களனைவரும் யெகோவாவை நோக்கி, ஆனந்தமுழக்கமிடுங்கள்.—மகிழ்ச்சியோடே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்: துதிபாடிப்பாடி அவர் சந்நிதியிற் செல்லுங்கள்.—யெகோவாவே தேவன், நம்மைச்சிருட்டிழத்தவர் அவர், நாமல்ல; நாம் அவர் சனம், அவர்மேய்க்கும் ஆடு: இதையுணர்ந்துகொள்ளுங்கள்.—துதியுடனே அவர்வாசல்களிலும், வாழ்த்துதலுடனே அவர் பிராகாரங்களிலும் பிரவேசியுங்கள்:—யெகோவாவே தயாபரர்; அவர் தயை என்றுமுள்ளது; அவர் சத்தியந்தலைமுறைதோறும் நிற்கும்; ஆதலால் அவரைத்துதித்து அவருடைய நாமத்தைவாழ்த்துங்கள்.

ஈக. சங்கீதம்.

தாவீதின் சங்கற்பமும் வாக்குத்தத்தமும்.

தாவீதின் சங்கீதம்.

நான் தயையையுந் தண்டனையையுந்குறித்துப்பாடுவேன்: யெகோவாவே, உம்மைப்பாடுவேன்.—நான் நன்னெறியில் நிதானமாய் நடப்பேன். ஆ, எப்பொழுது நீர் என்னிடத்திலவருவீர்; நான் என்வீட்டிலே மனநேர்மையோடே நடப்பேன்.—எந்தத்தீங்கான காரியத்தையும் என் கண்ணுக்குமுன் வைக்கமாட்டேன்; துஷ்டருடையசெய்கையை அரோசிக்கிறேன்; அதுஎன்னைச்சாராது.—மாறுபாடான இருதயமுள்ளவனை என்னைவிட்டகற்றுவேன்: நான் துன்மார்க்கனை அறியேன்.—அந்தரங்கத்திலே பிறனை அவதூறுபண்ணுகிறவனைச் சேதிப்பேன்: இறுமாந்தகண்ணுள்ளவனையும் அகங்கார மனமுள்ளவனையும் நான் சகிக்கமாட்டேன்.—தேசத்திலுள்ள உண்மையானவர்கள் என்னுடனவசிக்கும்படிக்கு அவர்கள்மேற் கண்ணோட்டமாயிருப்பேன், சன்மார்க்களும் நடக்கிறவன் என்னிடத்திற்சேவிப்பான்.—வஞ்சகனை என்வீட்டில்வசிக்கவிடேன்: பொய்யனை எனக்குமுன்பாகத்தரிக்கவிடேன்.—நான் யெகோவாவின் நகரத்தினின்று தூர்க்கிரியைக்காரர் யாவரையுஞ் சேதிக்கும்படி, தேசத்திலுள்ள துன்மார்க்கர்யாவரையுந் தரிதமாய்ச் சங்கரிப்பேன்.

(கூ) க.நாளா.யிடு.உஅ. (அ) ஏசா.இடு.யெ.—(கூக. சங். க.) யாத்.உடு.உஉ. (உ) சங்.கௌ.க. (க) உபா.உஅ.இஅ. வெளி.யிடு.ச. (ச) யோபு.கூக.இ.கௌ. (இ) க.நாளா.உஅ.உ. லேவி.யிக.உ. (சு) ஏரே.யிடு.க. யாத்.யச.யிடு. யாத்.யிடு.உடு. க.சாமு.எ.க. க.சாமு.யெ.யஅ. (எ) யாத்.கூக. (அ) எண்.யச.உய. ஏரே.சக.உஅ. செப்.க.எ. எண்.உய.யெ.உச. (கூ) யாத்.யிடு.உ.—(ஈ. சங். க.) எசேக்.கூ.கூ.கூ.—(ஈக. சங். உ.) க.சாமு.யஅ.யச. க.இ. ஈ.கூ.ச. (கூ) சங்.கௌ. யோச.உகூ. க.சாமு.யெ.உய.உக. (ச) மத்.எ.உக. உ.தீமோ.உ.யகூ. (இ) நீதி.க.யகூ. (அ) ஏரே.உக.யெ.

௩௨. சங்கீதம்.

துக்கிக்கிறபத்திமான் தேவனுடைய மாறாதகிருபையைச்சார்ந்து தன்னைத்திடப்படுத்தல்.

துயரப்படுகிறவன் துக்கத்தில் அழிந்துநீ யெகோவாவிடத்தில் தன் லீயாகுலத்தைத் தெரிவித்துச் செய்யும் விண்ணப்பம்.

யெகோவாவே, என்பிரார்த்தனையைக் கேட்டருளும், நானிடம் ஒலம் உமது சமுக்கத்தில் வருவதாக.—ஆபத்துக்காலத்தில் உமது முகத்தை எனக்கு மறையாதிருப்பீராக; எனக்கு உமது செய்வியைச்சாய்த்தருளும்; நான் ஒலமிடுகிறநாளில் எனக்குத்தரஞ் சொல்ல விரைந்தருளும்.—என் நாள்கள்புகைபோல ஒழிந்துபோகின்றன, என் எலும்புகள் கொள்ளியைப்போல எரிந்துபோகின்றன.—என் இருதயம் புல்லைப்போலச்சேதிக்கப்பட்டு உலர்ந்துபோனதில், போசணம் பண்ண மறந்துபோகிறேன்.—நான் பெருமூச்சு விடுகிறபுலம்பலினால் என் எலும்புகள் எந்தோலுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.—நான் பாலாவனத்திலுள்ளநாரைக்கு ஒப்பாயிருக்கிறேன்: பாழிடங்களிலே தங்கும் ஆந்தையைப்போலிருக்கிறேன்.—வீட்டின்மேலே தனித்திருக்கிற அடைக்கலான்குருவியைப்போல நித்திரையில் லாமலிருக்கிறேன்.—என் சத்தாருக்கள் நாடோறும் என்னைநிந்திக்கிறார்கள்; என்மேற்குரோதங்கொண்டவர்கள் என்னைக்குறித்து ஆணையிடுகிறார்கள்.—நீர் என்னை உயர்த்தினீர், கீழேதள்ளினீர். ஆதலால் நான் உமதுமுனிவிலுளும் உமது உக்கிரத்தினுளும்,—அப்பத்தைப்போலச்சாம்பலைப் புகிக்கிறேன்,—என் பானத்தைக் கண்ணீரோடே கலக்கிறேன், என்னாள்கள்சாய்ந்துபோகிறநிழல்போலிருக்கின்றன; நான்புல்லைப்போல உலர்ந்துபோகிறேன்.—யெகோவாவே, நீர் என்மென்மைக்குறிருக்கிறீர்; தலைமுறைதோறும் நீர் ஞாபகப்பொருளாயிருப்பீர்.—நீர்எழுந்து சீயோன்மேல் தயையெய்வீர்: அதற்குத்தயையெய்யத்தக்கதும் நியமிக்கப்பட்டதுமான காலமாயிற்று.—உம்முடைய தாசர் அதின் கல்லுகளிற்பிரியப்பட்டு, அதின் துளைக் கட்டாட்சிக்கிராப்புகள்.—யெகோவா சீயோனைக்கட்டும்பொழுது மகிமையோடும்வெளிப்படுவார்.—திக்கற்றவர்களுடைய பிரார்த்தனையை அங்கிகரிப்பார், அவர்கள்பிரார்த்தனையை அலட்சியம்பண்ணார்.—யெ அப்பொழுது அந்நியர் யெகோவாவின் நாமத்துக்கும், பூமியிலுள்ள சகலஇராசாக்களும் உய்யுமதுமகிமைக்கும் பயப்படுவார்கள்.—பின் சந்தியார் நிமித்தம் இது எழுதப்படும்: சிருட்டிக்கப்

படம்சனங்களெய்கோவாவைவந்துதிப்பார்கள்.—சீயோனில் யெகோவாவின் நாமத்தையும், யெருஷலேமில் அவர்துதியையுஞ்சொல்லுகிறதற்கு,—சனங்களும் இராச்சியத்தாரும் உயெகோவாவைச் செவிக்கும்படி ஏகமாய்க்கூடியிருக்கும்பொழுது,—கட்டுண்டவனுடைய உகபெருமூச்சைக்கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களைவிடுவிக்கவும்,—யெகோவாஉமது உயர்ந்தபரிசுத்த ஸ்தானமாகிய வாணத்தினின்று பூமியை நோக்கிப்பார்த்தார்.—வழியில் உகஎன்பெலம்மெலிவடைந்தது; என் நாள்களைக்குறுகப்பண்ணினார்.—என் தேவனே, பாதிவய உசுதில் என்னை அதற்றிவிடாதிரும்: உமதுவருஷங்கள்தலைமுறைதோறும் இருக்கின்றன.—பூருவத்தி உடுவே நீர்பூமியை அஸ்திவாரப்படுத்தினீர்: வாணங்கள் உமதுகைகளின்கிரியை.—அவைகள் அழிந்தசுதுபோம், நீரோ நிலைநிற்பீர்: அவைகளெல்லாம் வஸ்திரத்தைப் போலப் பழையவையாய்ப்போகும்: ஒரு உத்தரீயம்போல அவைகளை நீர் மாற்றும்பொழுது அவைகள்மாறிப்போகும்.—நீர் ஒரே உதன்மையாயிருக்கிறீர், உமதுவருஷங்களுக்குமுடிவில்லை.—உமதடியாருடைய பின்னைகள் நிலைஉய்கொண்டிருப்பார்கள்; அவர்கள் சந்தி உமதுசமுக்கத்தில் ஸ்திரப்பட்டிருக்கும்.

௩௩. சங்கீதம்.

இரக்கமுங்கிருபையுமாகிய இவைகளினிமித்தம் யெகோவாவைவந்துதிக்கும்படி உணர்த்தல்.

தாவீதின் சங்கீதம்.

என்ஆத்துமாவே, நீ யெகோவாவை வாழ்த்துதல்செய்: என் பூரண உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை வாழ்த்துதல்செய்.—என் ஆத்துமாவே, நீ யெகோவாவை வாழ்த்துதல்செய், அவர்செய்த நன்மைகளிலொன்றையுமறவாதே.—அவர் உன் சகல பாவங்களுயுமன்னித்து, உன் எல்லாநோய்களையுமாற்றி,—நாசத்தினின்று உன்பிராணனைமீட்டு, தயையினுளும் இரக்கங்களினுளும் உனக்கு முடிசூட்டி,—நன்மையினால் உன்வாயைத் திருத்திப்படுத்துகிறார்; அதினால்உன்னம்பிராயம் கழுகினுடையதைப்போலப் புதியதாயிற்று.—யெகோவா உபத்திரவப்படுகிறயாவருக்கும் நீதியையும் நியாயத்தீர்ப்பையுஞ்செய்தவருகிறார்.—அவர்மோசேக்குத்தமது நெறிகளையும், இலரவேல்சந்தியாருக்குத் தமதுகிரியைகளையும் தெரிவித்தார்.—யெகோவா இரக்கமும், கிருபையும், நீடியபொறுமையும், மகாதயையுமுள்ளவர்.—அவர் என்றுங்கோபமாயிருக்கமாட்டார்: இடைவிடாமற்கடிந்

(௩௨. சங். க.) யாத்.உ.உக. கசாமு.க.யக. (க) யாக.ச.யச. யோபு.கய.கய. புல.க.யக. (ச) சங்.க௩.உ. (இ) யோபு.யக.உய. புல.ச.அ. (சு) யோபு.கய.உக. ஏசா.கச.யக. செப்.உ.யச. (எ) சங்.எஎ.ச. சங்.க.அ.யக. (அ) அப்.உச.யக. அப்.உக.யஉ. (ய) சங்.கய.எ. (யக) யோபு.யச.உ. பிர.க.யஉ. ஏசா.சய.க.எ.அ. யாக்.க.ய. (யஉ) புல.இ.யக. (யக) ஏசா.கய.ய. சக.க.யஉ. ஏசா.சய.உ. (யச) சங்.எக.க. (யஇ) ஏசா.கய.க.உ. (யசு) நிகி.க.சு. யக. (யஎ) க.இரா.அ.சக. ஏசா.கய.க. (உஉ) உபா.உக.யஇ. (உக) யோபு.உக.உக. (உச) ஏசா.க.அ.ய. சங்.கய. உ. அபக.க.யஉ. (உஇ) ஆதி.க.க. எபி.க.ய. (உசு) ஏசா.கச.ச. ரோ.அ.உக. (உஎ) மல்.க.சு. எபி.யக.அ. யாக்.க.யஎ.—(௩௩. சங். க.) ஏசா.கக.உச. மத்.க.உ.சு. ஊக்.எ.எ.எ. யாத்.யஇ.உசு. எரே.யஎ.யச. (இ) ஏசா.சய.கக. (அ) யாத்.கச.சு.எ. நிகி.க.யஎ. எரே.கஉ.யஅ. (க) ஏசா.இஎ.யசு. எரே.க.இ. மீகா.எ.யஅ.

ய துகொள்ளவுமாட்டார்.—அவர் நம்முடைய பாவங்களுக்கேற்ற நம்மை நடத்தவுமில்லை; நம்முடைய அதிகீரமங்களுக்கேற்றம்மைத்தண்டிக்கவுமில்லை.—பூமிக்கு வானம் நம்பு உயரமோ, அப்படியே அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு அவர் தயை பெரிதாயிருக்கின்றது.—மேற்றிசைக்குக் கீழ்த்திசை எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாக நமக்கு நம்முடைய பாவங்களை விலக்கினார்.—பிதாவானவன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவதுபோல, யெகோவா தம்மில் பாயபத்தியுள்ளவர்களுக்கு இரங்குகிறார்.—அவர் நம்முடைய சபாவத்தை அறிந்திருக்கிறார்; நாம் யெனென்று அவர் நினைந்திருக்கிறார்.—மனுஷனுடைய ஆயுள் புல்லுக்குச் சமானம்: அவன் வெளியிலுள்ள புஷ்பத்தைப்போலச் செழித்திருக்கிறான்.—காற்று அகின்மேல்வீச அது இல்லாதொழியும்; அப்புறம் அதுநின்றஇடமும் அதை யெ அறியாது.—யெகோவாவின் தயையோ, அவரிற்பயபத்தியாயிருக்கிறவர்களுக்கு அனுகியாய் வடிவச் சதாநாலமும் நிற்கும்.—அவருடைய நீதி, அவருடைய உடன்படிக்கையைக்கைக்கொண்டு, அவருடையகட்டளைகளின்படிசெய்யச் சிந்திக்கிறவர்களின் புத்திரர் பெளத்திரர்களிடத்திலும் நிகழ்கும்.—யெகோவாவானவர்களில் தமது சிங்காசனத்தைஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய இடையராசரிசம் எல்லாவற்றையும் ஆளுகின்றது.—யெகோவாவின் கட்டளைகளுக்கமைந்து அவருடைய வாக்கியத்தின் சத்தத்தைக்கேட்கும் மகாபராகீரமதூதரே, நீங்கள் அவருக்குவாழ்த்துதல் உக செய்யுங்கள்.—யெகோவாவுக்குப் பணிவிடைக்காரராகி அவருக்குப்பிரியமானதைச்செய்கிறசேனையினர், நீங்களெல்லாரும் அவரைவாழ் உஉத்துங்கள்.—யெகோவா ஆளும்இடங்களெங்குமுள்ள அவருடைய எல்லாக்கிரியைகளும் அவரைவாழ்த்தக்கடவன்: என் ஆத்தமாவே, யெகோவாவை வாழ்த்துதல்செய்.

௩௪. சங்கீதம்.

தேவனுடைய லட்சணத்தையுங் கிரியைகளையும் வருணித்துத்தித்தல்.

என் ஆத்தமாவே, நீ யெகோவாவை வாழ்த்துதல்செய். என் தேவனுடைய யெகோவாவே, நீர் மிகவும் மகத்துவமுள்ளவர்; கனத்தையுமகிமையையுந் தரித்துக்கொண்டீர்.—ஒளியை ஒருவஸ்திரமாகப்போர்த்து, ஆகாயத்தைத்திரைச் சீலையைப்போல விரித்திருக்கிறீர்.—அவருடைய மேல்அறைகளுக்குச் சலங்கனில் மச்சப்பரவுகிறார்: மேகங்களை இரதமாக்கிக் காற்றின் சிறகு

களின்மேலேறி உலாவுகிறார்.—அவர் காற்றுக்களைத் தூதர்களாகவும், அக்கினிச்சவால்களை அவருடைய பணிவிடைக்காரராகவுஞ் செய்கிறார்.—பூமி ஒருபொழுதும் நிலைபாராது அத்தற்கு அஸ்திபாரம்போட்டார்.—போர்வையாக ஆழத்தினால் அதைமுடிவீர்: சலம் மலைகளுக்கு மேலாகநின்றது.—உமதுகண்டித்தினால் அவைகள்விலகியோடிவிட்டன; உமது முழக்கத்தின் தொனியினால் விரைந்துசென்றன.—அவைகள் மலைகளிலேறிப்பள்ளங்களிலிறங்கிக் கீர் ஏற்படுத்திய ஸ்தானத்தில் செல்லுகின்றன.—அவைகள் திரும்பவும்வந்த பூமியை முடிக்கொள்ளாதபடி கட்டுக்கமுடியாத எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.—அவர் பள்ளங்களில் நீருற்றுக்களை அனுப்ப, அவைகள் மலைகளுக்குள் பாயுகின்றன.—வெளியிலுள்ள சீவசெந்துக்களெல்லாம் அவைகளில் குடிக்கின்றன: அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத்தீர்த்துக்கொள்ளுகின்றன.—அவைகளின் ஓரத்தில் ஆகாயத்துப்பறவை வடகன்சஞ்சரித்துக்கிளைகளிலிருந்து பாடுகின்றன.—அவர் தமதுமேல்அறைகளினின்று மலைகளுக்கு நீரை இறைக்கிறார்: உமது செய்கையின் பலனிலே பூமி திருத்திப்படுகின்றது.—அவர் மிருகங்களுக்குப்புல்லையும், மனுஷருக்குஉபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.—பூமியிலிருந்து உணவையும், மனுஷருக்குமனமகிழ்ச்சி தருந் திராட்சரசத்தையும், முகத்தைப் பிரகாசிப்பிக்கும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தைத்திடப்படுத்தும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.—யெகோவா நட்ட விபாளுனின் வரல்களாகிய அவருடையவிருட்சங்கள் இரசத்தினால்நிறைந்திருக்கின்றன.—அங்கே குருவிகள் கூடுகட்டுகின்றன: கொக்குகளுக்குஇருப்பிடத்தேவதானுக்கள்.—உயர்ந்த மலைகள் காட்டுகெடுவனக்கும், கொடுமுடிகள் குழியுலங்கள்க்கும் புகலிடம்.—காலங்களை வகுக்கும்பொருட்டுச்சந்திரனை ஏற்படுத்தினார்: சூரியன் தான் அஸ்தமிக்குஞ்சமயத்தை அறிகிறான்.—நீர் அந்தகாரத்தினால் உயிரவை வருவிக்க, அதில் காட்டுமிருகங்களெல்லாம் புறப்பட்டுப்போகின்றன.—சிங்கக்குட்டி உகன் இரைக்காகக்கருச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரத்தைத்தேடிக்கொள்ளுகின்றன.—சூரியனுதிக்க அவைகள் ஒதுங்கித்தங்கள்சூககஉளிலே படுத்திக்கொள்ளுகின்றன.—மனுஷன் சா உகயங்காலபயிர்ந்தத் தன் வேலையும், தன் தொழிலுக்கும் புறப்படுகிறான்.—யெகோவாவே, உமதுகிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கின்றன;

(ய) எஸ்.ரூ.க.யெ. (யெ) எபே.க.யெ. (யெ) ஏசா.ச.க.உ. (யெ) மீ.கா.எ.யெ. (யெ) மல்.க.யெ. (யெ) சங்.எ.யெ.க.க. ஆதி.க.யெ. பிர.யெ.எ. (யெ) சங்.க.யெ.க. க.பே.தூ.க.உ. யோபு.யெ.க.உ. யாசு.க.யெ.யெ. (யெ) யோபு.எ.யெ. (யெ) யாசு.உ.யெ.க. உ.பா.எ.க. (யெ) தானி.ச.உ.க.உ. (யெ) மத்.க.யெ. எபி.க.யெ. (உ) ஆதி.க.உ.உ. யோசு.க.யெ. தானி.எ.க.யெ. எபி.க.யெ.—(௩௪. சங். உ.) தானி.எ.க. ஏசா.ச.யெ.உ.உ. (க) ஆமோ.க.க. ஏசா.யெ.க. (ச) எபி.க.எ. உ.இரா.உ.யெ. (க) பிர.க.ச. (க) ஆதி.எ.யெ.க. (எ) ஆதி.அ.க. (அ) ஆதி.அ.க. (க) யோபு.உ.க.யெ. எரே.க.உ.க. ஆதி.க.யெ.யெ. (யெ) எரே.யெ.யெ. (யெ) ஆதி.க.உ.க.யெ. (யெ) யோபு.உ.யெ.க. (யெ) நியா.க.யெ. சங்.உ.க. (க) நீதி.க.க.எ. (யெ) எண்.உ.ச.க. (யெ) நீதி.க.யெ.உ.க. (யெ) ஆதி.க.யெ. யோபு.க.யெ. (யெ) ஏசா.ச.க.எ. (உ) யோபு.க.யெ. யோலே.க.உ.யெ. (உ) ஆதி.க.யெ. (உ) நீதி.க.யெ.

ஞானத்தினால் அவைகளைல்லாவற்றையும் சிருஷ்டித்தீர்: பூமி உம்முடைய ஐசுவரியங்களினால் உடு நிறைந்திருக்கின்றது.—சிறிதும்பெரிதமான எண்ணிறந்த செந்துக்கள் நீந்துகிற ஆழமும் விசாலமுடக மாணசமுத்திரமும் அப்படியே.—அதிலே கப்பல்கள் ஓடுகின்றன: அதில் வினையாடும்படி நீர் சிருஷ்டித்த வலியாதனும் இருக்கும்.—அவைகளைல்லாம் தங்களுக்கு நீர் ஏற்றவேளையில் உணவுதரும் உபபடி உம்மைநோக்கிக்காத்திருக்கின்றன.—நீர்கொடுப்பதை அவைகள் சேர்த்துக்கொள்ளுகின்றன: நீர் உமதுகையை விரிக்க அவைகள் நன்மையிலுடக லேகித்துப்படுகின்றன.—நீர் உமது முகத்தை மறைக்க அவைகள் வியாசுலப்பெடும்: அவைகளின் சுவாசத்தை நீர் வாங்க அவைகள் மாண்டி, திரும்புகூய மன்னோடே தேசுகின்றன.—நீர் உமது ஆயையை அனுப்ப அவைகள் சிருட்டிக்கப்படுகின்றன: மேலுமேலும் நீர் பூமியின் முகத்தைப்புகிதாக்கக ருகிதீர்.—யெ கோவா வின் மகிமை என்று முன்னது: யெ கோவா தமது கிரியைகளைக் குறித்து கூஉ மகிமுவார்.—அவர் பூமியை நோக்க, அது அதிரும்: அவர் மலைகளைத்தொட, அவைகள் புகையும்.—நான் உயிரோடிருக்கும் எனவும் யெ கோவாவைப் பாடுவேன்: நான் உயிரோடிருக்கும் எனவும் என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேகூசன்.—அவரைத்தியானிக்குந் தியானம் இனிதாயிருக்கும்: நான் யெ கோவாவில் மகிழ்ந்திருப்புகுடுபேன்.—பாவிகள் பூமியைவிட்டு ஒழிந்துபோவார்கள், துன்மார்க்கர் இனி இரார்கள். என் ஆத்தமாவே, யெ கோவாவை வாழ்த்துதல் செய். நீங்கள் யெ கோவாவை வாழ்த்துங்கள்.

௩௫. சங்கீதம்.

இலரவேலருக்குத் தேவன் செய்தகிரியைகளை வருணித்தல்.

யெ கோவாவை துதித்து, அவர் நாமத்தைப் பிரார்த்தனைபண்ணுகள்: அவருடைய செய்கைகளைச் சனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.—அவரைப்பாடுங்கள், அவர்மேற் சங்கீதம்பாடுங்கள்: அவருடைய ஆச்சரியமான கிரியைகளைல்லாவற்றையும் எடுத்துப்பேசுங்கள்.—அவருடைய பரிசுத்தநாமத்தைக் குறித்து மேன்மை பாராட்டுங்கள்: யெ கோவாவைத் தேடுகிறவர்களுடைய இருதயம் மகிழ்வதாக.—யெ கோவாவையும் அவருடைய வல்லமையையும் தேடுங்கள்; அருடைய முகத்தை நித்தமுந் தேடுங்கள்.—அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியாரே, அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட யாக்கோபின் சந்ததியாரே,—அவர் செய்த ஆச்சரியமான கிரியைகளையும், அற்புதங்களையும், அவருடையவாயின் எநியாயத்தீர்ப்புக்களையும் நினையுங்கள்.—அவர் நம்

முடைய தேவனாகிய யெ கோவா: அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் பூமியெங்கும் விளங்குகின்றன.—ஆயிரந்தலைமுறை நிமித்தம் அவர் அகட்டினையிட்டவாக்கையும்,—ஆபிரகாமுடன் அவர் பண்ணின உடன்படிக்கையையும், அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றும் நினைந்தருளுகிறார்.—அதையாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இலரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி,—உங்களுக்குப்பங்கிட்டக டசுதந்தரமான காணுந்தேசத்தை உனக்குத்தருவேனென்றார்.—அக்காலத்தில் அவர்கள் சிறுபெடதொகைக்குட்பட்டவர்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.—அவர்கள் ஒருதேசத்தைவிட்டு மறுதேசத்திற்கும், ஒரு இராச்சியத்தைவிட்டு மறு இராச்சியத்துக்கும் போனார்கள்.—ஆளுவ ஒருவரும் அவர்களை உபத்திரவப்படுத்துகிறதற்கு அவர் விடவில்லை: அவர்கள் நிமித்தம் இராசாக்களைக்கடிந்து,—நான் அபிவேகம் பண்ணினவர்களை நீங்கள் தொடவேண்டாம், என் தீர்க்கதரிசிகளுக்கு ஒருதீர்க்குஞ்செய்யாதிருக்கென்றார்.—பின்பு அவர், தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, யசு ஆகாரமென்னுங்கோலை முழுவதும் முறித்துவிட்டார்.—சிறையாக விற்கப்பட்ட யோசேப்பென் யெனும் ஒருவனை அவர்களுக்கு முன்பாக அனுப்பினார்.—அவர் வாக்கு நிறைவேறும் வரைக்கும் அய்யவர்கள் அவனுடைய கால்களுக்கு விலங்கிட்டிக்கிலேசப்படுத்தினார்கள்: இரும்பு அவன் ஆத்தமாவை ஊடுருவிற்று.—யெ கோவாவின் வாக்கு அவனைப்பரீட்சித்தது.—இராசா ஆளனுப்பிய அவனைக்கட்டவிழ்ப்பித்தான்; சனங்களுக்கு அதிபதி அவனைவிதலை செய்தான்.—தன்னிடத்திலுள்ள பிரபுகளை அவன் இஷ்டப்படி நடத்தி, தன்னிடத்திலுள்ள முதியோருக்கு ஞானத்தைப்போதித்து வரும்படிக்கு,—அவனைத்தன்கும் உஉபத்துக்கு அதிகாரியாகவும், தன் ஆஸ்திகள் எல்லாவற்றிற்கும் அதிபதியாகவும் ஏற்படுத்தினான்.—இலரவேலும் எகிப்துக்குப்போனான்; யாக்கோபு காமுடைய தேசத்தில் புறவாசியாயிருந்தான்.—அவர் தமது சனங்கள் மிகவும் விருத்தியுடையவும், தங்கள் சத்துருக்களிலும் அதிகபலவ்கொள்ளவும் பண்ணினார்.—அவர் தம்முடைய சனங்களை வெறுக்கவும், தம்முடைய பணிவிடைக்காரரை வஞ்சிக்கவும் அவர்கள் இருதயத்தை மாற்றினார்.—அவர் தமது தாசனாகிய மோசேயையும், தா உஉம்தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார்.—இவர்கள் அவர்களுக்குள்ளே அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்தின் அற்புதங்களையுங்காட்டினார்கள்.—அவர் இருளை அனுப்பி அந்அந் தகாரத்தை யுண்டாக்கினார்; அவருடைய வாக்க

(உச) யோபு.சக.க. (உக) யோபு.கூ.யெ.யெ. பிர.யெ.எ. ஏசா.கூ.யெ. எசே.கூ.கூ. (கூ) ஆதி.க.கூ. (கூஉ) அபகூ.கூ.யெ. (கூடு) நீதி.உ.உஉ.—(௩௫) சங். க.) ஏசா.யெ.ச. (எ) ஏசா.உச.கூ. (அ) லூக்.க.எஉ. (க) ஆதி.யெ.உ. லூக்.க.எகூ. எபி.கூ.யெ. (யக) ஆதி.யெ.யெ. (யஉ) ஆதி.கூ.கூ.யெ. உபா.எ.எ. எபி.யெ.கூ. (யச) ஆதி.யெ.யெ. ஆதி.உயெ.கூ.எ. (யக) ஆதி.சக.கூ.ச. லேலி.உச.உச. ஏசா.கூ.க. எசே.ச.யெ. (யஎ) ஆதி.சக.கூ. ஆதி.உஎ.உஅ, கூ. (யஅ) ஆதி.கூ.உயெ. (யக) ஆதி.சக.உடு. (உய) ஆதி.சக.யெ. (உஉ) ஆதி.சக.ச.யெ. (உக) ஆதி.சக.கூ. (உச) யாத்.க.எ. (உடு) யாத்.க.அ., (உச) யாத்.கூ.யெ. எண்.யெ.கூ. யாத்.எ. யாத்.யெ. (உஅ) யாத்.யெ.உஉ.

உககை எதிர்ப்பாரில்லை.—அவர் அவர்களுடைய சலங்களை இரத்தமாக்கி, அவர்களுடையமச்சங்கூயகளை அழித்தார்.—அவர்களுடையதேசம்பிறப்பித்த திரளான தவளைகள் அவர்களுடைய இராசாக்கூககளின் அறைகளிலிருந்தன.—அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லையெங்கும் நானாவத கூட வண்டுகளும் கொசுகளும் பரம்பின.—அவர்கள் தேசத்தில் அவர்களுக்கு மழைக்குப்பிரதியாகக் கண்மழையையும், சவாலிக்கிற அக்கினியையும் கூக வறுஷிக்கப் பண்ணினார்.—அவர்களுடைய திராட்சக்கொடிகளையும் அத்திரைக்களையும் அழித்து, அவர்கள் எல்லைகளிலுள்ள மற்றவருட்சங்கூசுளையும் முறித்தார்.—அவர் கட்டளையிட எண்ணிறந்த வெட்டுக்கினிகளும் பச்சையுழைக்களும்வகூடுந்து,—அவர்களுடைய தேசத்திலுள்ள பூண்டுகள் யாவையும் அரித்து, அவர்களுடைய நிலப்பலகூசுணைப்படுத்தின.—அவர்கள் தேசத்தில் அவர்கள் பிரதானபலமாகிய முதற்பேரூணயாவரையுஞ் சங்கூககரித்தார்.—பின்பு அவர் அவர்களைப்பொன்வெள்ளிகளோடும் புறப்படப்பண்ணினார்: அவர்கள் கோத்திரங்களிற் பலவீனன் ஒருவனுயில்லை.—கூஅ எகிப்தியர் அவர்களுக்குப்பயந்ததினால் அவர்கள் புறப்பட்டபொழுது மகிழ்ச்சி அடைந்தார்கள்.—அவர் மறைவாக மெகத்தையும், இரவில் ஒளிகொடுக்குமபடி அக்கினியையும்விரித்தார்.—சய அவர்கள் வேண்டிக்கொண்டபொழுது காடைகளைவருவித்தார், வானத்தின் ஆகாரத்தினால் அவர்களைத்திருத்திப்படுத்தினார்.—அவர்கண்மலையைப்பிளக்க, சலம் ஊறிற்று; வறண்டஸ்தானங்களில் சஉ நதியாய் ஒடிற்று.—அவர் தமது புரிசுத்த வாக்குத்தத்தத்தையுந் தமது தாசனாகிய ஆபிரகாமையும் சகூ நினைந்து,—மகிழ்ச்சியோடே தம்முடைய சணங்களையும், ஆனந்தமுக்கத்தோடே தாம் தெரிந் சசதுகொண்டவர்களையும் புறப்படப்பண்ணி,—தமது விதிகளைக்காத்துநடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் காத்துக்கொள்ளும்படி சகூக்கும்,—அந்நியருடைய தேசங்களை அவர்களுக்குக்கொடுத்தார். அவர்கள் பட்டபிரயாசத்தின்பலனை அனுபவித்தார்கள். நீங்கள் யெகோவாவை வாழ்த்துங்கள்.

ராசு. சங்கீதம்.

தேவனை அவமதித்து இராவேலர் செய்தகிரியைகளைக்கூறல்.
 யெகோவாவைத் துதியுங்கள்: யெகோவாவைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவர் தயா உபரர்: அவர் தயை என்றுமுள்ளது.—யெகோ

வாவின மகத்துவமானகிரியைகளைச் சொல்லி, அவருடைய கீர்த்தனமுமூவதையும் பிரஸ்தாப்படுத்தத்தக்கவன்யாவன்.—நியாயத்தைக் காப்பவர்களும், எப்பொழுதும் நீதியைச்செய்பவனும் வாழ்வுடையவர்கள்.—யெகோவாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான்கண்டு, உமது சணங்களுடைய மகிழ்ச்சியினால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரருடனே மேன்மைபாராட்டும்படிக்கு,—உமது சணங்களுக்குக்கிடைத்த தயையின்படி என்னைநினைந்து, உமது இரட்சிப்போடும் என்னைச்சந்தித்தருளும்.—நான்களும் எங்கள் பிதாக்களும் பாவஞ்செய்தோம், அதிகிரமம்பண்ணினோம், தீங்குசெய்தோம்.—எங்கள் பிதாக்கள் எகிப்தில் உம்முடைய ஆச்சரியமான கிரியைகளைச்சிந்தியாமலும், உமது மிகுந்த இரக்கங்களை நினையாமலும், செங்கடலாகிய சமுத்திரத்தில் கலகம்பண்ணினார்கள்.—ஆனாலும் அவர் தமது மகிமையுள்ளவல்லமையை வெளிப்படுத்தும்பொருட்டுத் தமது நாமத்தினியித்தம் அவர்களை இரட்சித்தார்.—அவர் செங்கடலையுங்கடிந்ததினால் அது வற்றிப்போயிற்று. வனத்தின்வழியாய் நடக்கிறதுபோல ஆழிகளின்வழியாயும் அவர்களை நடத்தினார்.—பகைவனுடைய கையினின்று அவர்களை இரட்சித்தார், சத்துருவின் கையினின்று அவர்களை மீட்டார்.—சலங்கள் அவர்களுடைய சத்துருக்களை மூடிக்கொண்டன: அவர்களில் ஒருவனாகிய மீந்திருக்கவில்லை.—அப்பொழுது அவர்கள் அவர்வாக்கைவிசுவாசித்தது, அவரைத் துதித்துப்பாடினார்கள்.—விரைவில் அவர்கள் அவர் கிரியைகளை மறந்தார்கள்; அவர்கள் அவருடைய ஆலோசனைக்குக்காத்திராமல், வனத்திலே துராசையுள்ளவர்களாகி, பாலைவனத்தில் தேவனைப் பரிட்சித்தார்கள்.—அவர்கள் இச்சித்தத்தை அவர்களுக்கு அவர் கொடுத்தார்; ஆனாலும் அவர்கள் மனம்மெலிவடையப்பண்ணினார்.—பாளையத்தில் அவர்கள் மோசேயின்மேலும் யெகோவாவின்பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொரூமைகொண்டார்கள்.—பூமியினள்ளது தானேவிழுங்கி, அபிராமினுடையகூட்டத்தை மூடிற்று.—அவர்கள் கூட்டத்துக்குள் அக்கினி சவாலித்தபொழுது, சவாலு தன்மார்க்கரைத்தகித்தது.—அவர்கள் ஒருபில் ஒரு கண்ணைச் செய்து, வார்க்கப்பட்டு விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்.—புல்லைத்தின்னுகிற ஒருதூருபமாகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.—எகிப்திலே உகபெரிய கிரியைகளையும், காயின்தேசத்தில் ஆச்சரியமானவைகளையும்,—செங்கடலினிடத்தில் உஉ

(உக) யாத். எ. உ. ய. (கூ) யாத். அ. ச. (கூச) யாத். அ. ய. எ. உ. ச. (கூஉ) யாத். கூ. உ. க. உ. (கூசு) யாத். ய. ச. (கூக) யாத். ய. உ. உ. க. ஆதி. ச. கூ. (கூஎ) யாத். ய. உ. கூ. (கூஅ) யாத். ய. உ. கூ. (கூகூ) யாத். ய. கூ. உ. க. (கூ) யாத். ய. கூ. உ. க. (சய) யாத். ய. கூ. ய. உ. (சக) யாத். ய. எ. ச. எண். உ. ய. ய. க. கொரி. ய. ச. ஆதி. ய. கூ. ய. ச. (சச) உபா. ச. க. ச. ய. (சகூ) உபா. ச. ய. ய. க. யோசு. ய. கூ. எ.— (ராசு. சங். கூ.) அபு. உ. ச. ய. க. க. வா. ச. கூ. (சு) லேவி. உ. ச. ச. ய. க. இரா. அ. ச. எ. தானி. கூ. (எ) யாத். ய. ச. ய. க. ய. உ. (அ) எசேக். உ. ய. ய. யாத். கூ. ய. க. (க) யாத். ய. ச. உ. க. நா. கூ. க. ச. (ய) யாத். ய. ச. கூ. (யக) யாத். ய. ச. உ. எ. உ. அ. (யஉ) யாத். ய. ச. கூ. (யகூ) யாத். ய. கூ. உ. ச. யாத். ய. எ. உ. (யச) எண். ய. க. கூ. க. க. கொரி. ய. ச. (யகூ) எண். ய. க. கூ. க. எசா. ய. ய. க. (யகூ) எண். ய. க. க. (யஎ) எண். ய. ச. கூ. க. உ. உபா. ய. க. ச. (யஅ) எண். ய. ச. கூ. (யகூ) யாத். கூ. உ. ச. (உய) எரே. உ. ய. க. ரோ. க. உ. கூ.

பயங்கரமானவைகளை யுஞ்செய்த தங்கள் இரட்டை சகராகிய தேவனை மறந்தார்கள்.—அப்பொழுது அவர் தெரிந்துகொண்ட மோசே அவர்களை அவர் நாசப்படுத்தாதபடிக்கு அவருடைய கோபமற்றும்பொருட்டு, இடிவில் நில்வாதிருந்தா உசனாக அவர்களைச் சங்கிரிக்கச்சொல்லுவார்.—அவர்கள் உத்தமதேசத்தை அலட்சியம்பண்ணி, உடு அவருடைய வாக்கை விசுவாசிக்கவில்லை.—அவர்கள் தங்கள் கூடாரங்களில் மொறுமொறுத்து, யெகோவா சொல்லிய வாக்குக்குச் செ உக விகொடாமலிருந்தார்கள்.—ஆதலால் அவர்கள் வனத்தில் மடியவும், அவர்கள் சந்தியார் புறத் உஎ தேசத்தாருக்குள் மடியவும்,—தேசந்தோறும் அவர்களைச் சிதற அடிக்கவும், அவர்களுக்கு வி உஅ ரோதமாகத் தமது கையை ஒங்கினார்.—அவர்கள் பாகரீல் பேயோரைப்பற்றிக்கொண்டு மரித்தவர்களுக்கு இடப்பட்ட பலிகளைப்புகித்தார்கள்.— உக இப்படி அவர்கள் தங்கள் கிரியைகளினால் அவரைக் கோப்படுத்தினார்கள்: அதினியித்தம் அகூய வர்களில் வாதை தோன்றிற்று.—அப்பொழுது பீனிகால் எழுந்து தண்டனை செய்தான்: அந் கூக தவாதை நின்றது.—அது அவனுக்குச்சதாகாலங்களிலும் தலைமுறைதோறும் நீதியாக எண் கூஉ ணப்பட்டது.—மேரிபாஸ்தானத்தில் அவருக்குக் கோபமூண்பண்ணினதனால், அவர்கள் நிமித்தம் மோசேக்குத் தீங்குநேரிட்டது.—அவர்கள் அ வனுடைய மனதை விசனப்படுத்தினதினினியித்தம் அவன் தன்னுதகெளினால் தவறிப்பேசினூ கூச ன்.—தங்களுக்கு யெகோவா கட்டினையிட்ட பிரகாரம் அந்தச்சந்தியாரை அவர்கள் சங்க கூடு ரிக்கவில்லை.—அந்நியருடன் கலந்து அவர்களுடைய கிரியைகளைச்செய்யக் கற்றுக்கொண்டு, கூக அவர்களுடைய விக்கிரகங்களைச்சேவித்தார்கள், கூஎ அவைகள் அவர்களுக்குக்கண்ணியாயின.—அவர்கள் தங்கள் புத்திரரையும் புத்திரிகளையும் பசா கூஅ சக்சுக்குக்குப் பலியிட்டார்கள்.—அவர்கள் கா ணன் தேசத்தின் விக்கிரகங்களுக்குப் பலியிட்டி, தங்கள் புத்திரர் புத்திரிகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச்சிந்தினார்கள்: அந்த இரத்தக் கூக தினால் தேசம் அசுசியாயிற்று.—அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி, தங்கள் செய் சய கைகளினால் காழகராணர்கள்.—அதினால் யெகோவாவின் கோபம் தமது சனங்களுக்கு வி ரோதமாக மூன, தமது சந்தரத்தை அரோ சக சித்தார்.—அவர்களை அந்நிய தேசத்தாருடைய கைக்கு ஒப்பித்தார்; அவர்களுடைய பகைவர் சஉ அவர்களை ஆண்டார்கள்.—அவர்கள் சத்துருக்க

ளும் அவர்களை உபத்திரவப்படுத்தினார்கள், அவர்களுக்குக் கைவசப்பட்டார்கள்.—அவர் பல சக முறை அவர்களை விடுவித்தார்; ஆனாலும் அவர்கள் தங்கள் தங்கள் ஆலோசனையினால் அவரைக் கோப்படுத்தி, தங்கள் பாவத்தினால் தாழ்ச்சியடைந்தார்கள்.—அப்பொழுது அவர்களுடைய சச ஒலத்தை அவர்களேட்டு, அவர்கள் துக்கத்தைக் கண்டிரங்கி,—அவர்கள் நிமித்தம் தமது உடன் சடு படிக்கையை நினைந்து, தமது இரக்கங்களின்மிருதியினால் இரங்கினார்.—அன்றியும் அவர்களைச் சக சிறைபிடித்தவர்கள் யாவரும் அவர்களைக்கொட்டிக்கும்படிசெய்தார்.—எங்களுடைய தேவ சஎ னாகிய யெகோவாவே, நாங்கள் உம்முடைய பரிசுத்தநாமத்துக்குவாழ்த்துதல்சொல்லி, உம்மைத்துதித்து மேன்மைபாராட்டும்பொருட்டு எங்களை இரட்சித்து, அந்நிய தேசத்தாரினின்று எங்களைச்சேர்த்தருளும்.—இவரவேலின் தேச அ வனாகிய யெகோவா அநாதியாய், சதாகாலங்களிலும் வாழ்த்தப்படக்கடவர்: சகலசனங்களும் ஆமென் என்றுசொல்லுவார்களாக. யெகோவாவை வாழ்த்துங்கள்.

111. சங்கீதம்.

பிரயாணக்காரரும், ய, சிறைப்பட்டவர்களும், யஎ, உபத்திரவப்பட்டவர்களும், உக, கடல்யாத்திரைக்காரரும் மற்றவர்களுமாகிய இவர்கள் மேல் தேவன் செய்யுந் தயையைக்கூறல்.

யெகோவா தயாபார்: அவருடைய தயை க என்றுமுள்ளது, ஆதலால் அவரைத்துதியுங்கள்.—யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் அப் படிச்சொல்லக்கடவர்கள்.—அவர்களை அவர் சத் துருவின்கையினின்றும் மீட்டு, கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும் தெற்கிலுமுள்ள தேசங்களிலிருந்துசேர்த்தார்.—அவர்கள் பாலைவனத்தில் அவாந்தரவழியாய் அலைந்துதிரிந்து, வாசம்பண்ணும்படிக்கான பட்டணத்தைக் காணதிருந்தார்கள்.—பசியும் தாகமுமுள்ளவர்களானதினால், அவர்கள் ஆத்தமும் அவர்களுக்குள்ளேசோர்த்து.—அவர்கள் தங்களுக்குண்டான ஆபத்தில் யெகோவாவை நோக்கி ஒலமிட்டபொழுது, அவர்களை அவர்கள் கிலேசங்களினின்று அவர்விடுவித்தார்.—அவர்கள் வாசஞ்செய்வதற்கேற்ற நகரத்தில்போய்ச் சேரும்படி அவர்களை நேர்வழியாக நடத்தினார்.—ஆதலால் அவர்கள் யெகோவாவை அவர் தயையினியித்தமும், மனுபுத்திரருக்கு அவர்செய்துவருகிற அற்புதங்களினியித்தமும் துதிப்பார்களாக.—அவர்க தாகமுள்ளவனைத்திருத்தியாக்கி, பசியுள்ளவனை

(உக) யாத்.கூ.உ.ய. உபா.கூ.ய.கூ.உ.டு. எசேசு.உ.ய.ய.கூ. (உச) உபா.அ.எ. எரே.கூ.ய.கூ. எசேசு.உ.ய.சு. எபி.கூ.ய.சு. (உடு) எண்.ய.ச.உ.உ.எ. (உசு) லேவி.உ.சு.கூ. (உஎ) எபி.கூ.ய.கூ.ய.அ. யாத்.சு.அ. உபா.கூ.உ.ச.ய. (உஅ) எண்.உ.டு. உ. உபா.ச.கூ. உபா.கூ.உ.ய.எ. ஒசி.கூ.ய. (கூய) எண்.உ.டு.எ.அ. (கூக) எண்.உ.டு.ய.கூ.ய.உ.ய.கூ. (கூஉ) எண்.உ.ய.ய.உ. (கூகூ) எண்.உ.ய.ய. (கூச) நியா.ச.உ.க.உ.எ.உ.அ.உ.கூ. உபா.எ.உ.ய.சு. (கூடு) நியா.உ.உ. எசா.உ.சு. க.கொரி.டு.சு. (கூசு) யாத்.உ.கூ.கூ. (கூஎ) உ.இரா.ய.சு.கூ. எசேசு.ய.சு.உ.ய. உபா.கூ.உ.ய.எ. க.கொரி.ய.உ.ய. (கூஅ) எண்.கூ.கூ.கூ. (கூக) எண்.ய.டு.கூ. (சய) உபா.கூ.உ.கூ. (சக) நியா.உ.ய.ச. (சகூ) நிகி.கூ.உ.எ. (சச) நியா.கூ.கூ. (சடு) நியா.உ.ய.அ. (சசு) எஸ்.ரூ.கூ.கூ.—(111. சங். க.) மத்.ய.கூ.ய.எ. (கூ) எசா.ச.கூ.டு.சு. எரே.உ.கூ.ய.சு. எசேசு.கூ.கூ.உ.எ.உ.அ. (ச) உபா.கூ.உ.ய. (சு) ஒசி.டு.ய.டு. (எ) எஸ்.ரூ.அ.உ.உ. (கூ) லூக்.கூ.டு.கூ.

வ நன்மையினாலே நிரப்பினார்.—அவர்கள், தேவனுடைய வாக்கியங்களை மீறி, சரூவத்திற்குமே லானவருடைய ஆலோசனையை அவமதித்தபடியாக யினால்,—இருளிலும் மரண நிழலிலிருந்து இருப்புச்சங்கிலியிலும் துக்கத்திலும் கட்டப்பட்ட உடலார்கள்.—அவர்களுடைய இருதயத்தை அவர்கிலேசத்தினாலே தாழ்த்தினார்; அவர்கள் விழுவக தார்கள், துணைசெய்வார் ஒருவருயில்லை.—அவர்கள் தங்கள் ஆபத்துக்காலத்தில் யெகோவாவை நோக்கி ஒலமிட்டபொழுது, அவர்களை அவர்கள் இக்கட்டுகளினின்று அவர் நீங்கலாக்கியினார்.—அவர்களுடைய கட்டுகளை அறுத்து, அந்தகாரத்திலும் மரண நிழலிலும் நின்று அவர்களைப் பிடி புறப்படப்பண்ணினார்.—அவர்கள் யெகோவாவை அவர்தயையினியித்தமும், மனுபுத்திரருக்கு அவர்செய்த அதிசயங்களினியித்தமுந்து யுக திப்பார்களாக.—அவர்பித்தனைக்கதவுகளை உடைத்தெனது, இருப்புத்தாழ்க்களை முறித்தார்.—அஞ்ஞானிகள் தங்கள் அதிக்கிரமங்களினியித்தமும், தங்கள் பாய அயங்களினியித்தமும் கிலேசப்படுகிறார்கள்.—அவர்கள் ஆத்தமஞ்சகல உணவுகளையும் அரோசிக்க, அவர்கள் மரணவாசலின்சமீபத்தில் சேருகியிருக்கிறார்கள்.—ஆபத்துக்காலத்தில் யெகோவாவை நோக்கி ஒலமிட்டபொழுது அவர்களை அவர்கள் உய இக்கட்டுகளினின்று அவர் இரட்சிக்கிறார்.—அவர்தமதுவாக்கை அனுப்பி அவர்களைச் சொஸ்தப்படுத்தி, அவர்கள் நாசங்களினின்று அவர்களை விடுவித்தார்.—அவர்கள் யெகோவாவை அவர்தயையினியித்தமும் மனுபுத்திரருக்கு அவர்செய்துவருகிற அதிசயங்களினியித்தமுந்துதெய்வவா உடர்களாக.—அவர்கள் ஸ்தோத்திரபலிகளையிட்டு ஆனந்தமுழக்கத்தோடும் அவர்களையகளை அறிவிப்புகளார்கள்.—கப்பலெறிச்சமுத்திரத்தில் யாத்திரைபண்ணி, ஏராளமான நீர்களிலே தொழில்செய்கிற உசவர்கள்,—ஆழத்திலே யெகோவாவின் கிரியையகளையும் அவர் அதிசயங்களையும் காண்பார்டுகள்.—அவர்கட்டளையிடப் பெருங்காற்றெழும் உசயி அலைகளை எழுப்புகின்றது.—அவர்கள் ஆகாயத்திலெறி ஆழங்களிலிறங்க, ஆபத்தினியித்தம் உள அவர்கள் மனங்கரைந்துபோகின்றது.—வெறிகொண்டவனைப்போல அலைந்து தடுமாறுகிறார்கள், அவர்களுடைய விவேகமுழுதும் முழு உயிசிப்போகின்றது.—ஆபத்துக்காலத்தில் யெகோவாவை நோக்கி ஒலமிட்ட, அவர் அவர்களை அவர்கள் இக்கட்டுகளினின்று விடுவிக்கிறார்.—அவர் பெருங்காற்றை அமையச்செய்ய, அலைகள் அகல டங்கியிருக்கின்றன.—அவர்கள் அமைச்சலைப் பெற்றுகினியித்தநஞ்சு சந்தோஷப்படுகிறார்கள்; அவர்களை அவர்கள் விரும்பியதுறை முகத்துக்கு அவர் கொண்டுவருகிறார்.—அவர்கள் யெகோவாவை அவர்தயையினியித்தமும், மனுபுத்திரருக்கு அவர்செய்த அதிசயங்களினியித்தமுந்து யுக திப்பார்களாக.—அவர்பித்தனைக்கதவுகளை உடைத்தெனது, இருப்புத்தாழ்க்களை முறித்தார்.—அஞ்ஞானிகள் தங்கள் அதிக்கிரமங்களினியித்தமும், தங்கள் பாய அயங்களினியித்தமும் கிலேசப்படுகிறார்கள்.—அவர்கள் ஆத்தமஞ்சகல உணவுகளையும் அரோசிக்க, அவர்கள் மரணவாசலின்சமீபத்தில் சேருகியிருக்கிறார்கள்.—ஆபத்துக்காலத்தில் யெகோவாவை நோக்கி ஒலமிட்டபொழுது அவர்களை அவர்கள் உய இக்கட்டுகளினின்று அவர் இரட்சிக்கிறார்.—அவர்தமதுவாக்கை அனுப்பி அவர்களைச் சொஸ்தப்படுத்தி, அவர்கள் நாசங்களினின்று அவர்களை விடுவித்தார்.—அவர்கள் யெகோவாவை அவர்தயையினியித்தமும் மனுபுத்திரருக்கு அவர்செய்துவருகிற அதிசயங்களினியித்தமுந்துதெய்வவா உடர்களாக.—அவர்கள் ஸ்தோத்திரபலிகளையிட்டு ஆனந்தமுழக்கத்தோடும் அவர்களையகளை அறிவிப்புகளார்கள்.—கப்பலெறிச்சமுத்திரத்தில் யாத்திரைபண்ணி, ஏராளமான நீர்களிலே தொழில்செய்கிற உசவர்கள்,—ஆழத்திலே யெகோவாவின் கிரியையகளையும் அவர் அதிசயங்களையும் காண்பார்டுகள்.—அவர்கட்டளையிடப் பெருங்காற்றெழும் உசயி அலைகளை எழுப்புகின்றது.—அவர்கள் ஆகாயத்திலெறி ஆழங்களிலிறங்க, ஆபத்தினியித்தம் உள அவர்கள் மனங்கரைந்துபோகின்றது.—வெறிகொண்டவனைப்போல அலைந்து தடுமாறுகிறார்கள், அவர்களுடைய விவேகமுழுதும் முழு உயிசிப்போகின்றது.—ஆபத்துக்காலத்தில் யெகோவாவை நோக்கி ஒலமிட்ட, அவர் அவர்களை அவர்கள் இக்கட்டுகளினின்று விடுவிக்கிறார்.—அவர் பெருங்காற்றை அமையச்செய்ய, அலைகள் அகல டங்கியிருக்கின்றன.—அவர்கள் அமைச்சலைப் பெற்றுகினியித்தநஞ்சு சந்தோஷப்படுகிறார்கள்; அவர்களை அவர்கள் விரும்பியதுறை முகத்துக்கு அவர் கொண்டுவருகிறார்.—அவர்கள் யெகோவாவை அவர்தயையினியித்தமும், மனுபுத்திரருக்கு அவர்செய்த அதிசயங்களினியித்தமுந்து யுக திப்பார்களாக.—அவர்பித்தனைக்கதவுகளை உடைத்தெனது, இருப்புத்தாழ்க்களை முறித்தார்.—அஞ்ஞானிகள் தங்கள் அதிக்கிரமங்களினியித்தமும், தங்கள் பாய அயங்களினியித்தமும் கிலேசப்படுகிறார்கள்.—அவர்கள் ஆத்தமஞ்சகல உணவுகளையும் அரோசிக்க, அவர்கள் மரணவாசலின்சமீபத்தில் சேருகியிருக்கிறார்கள்.—எளியவையேயோ, துக்கத்துக்கு விலக்கி உன்சகனத்தில்தவைத்து, மந்தையைப்போல அவர்கள் குடும்பவிருத்தி யடையும்படிபண்ணுகிறார்.—அசுதைக்கண்டு நேர்மையுள்ளவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்: பாவமெல்லாந் தன் வாயை மூடும்.—ஞானவான்கள் எவர்களோ அவர்கள் இவைகளை சக உற்றுப்பார்த்து யெகோவாவின் தயையை உணர்ந்துகொள்வார்கள்.

ராஅ. சங்கீதம்.

தேவனை துதித்து அவர் சகாயஞ்செய்யும்படி பிரார்த்தித்து அவரைக்காதல்.

தாவீதின் கானமாதிய சங்கீதம்.

தேவனே, என் இருதயம் நிலத்திருக்கின்றது; நான் என் மகிமையுடன்பாடித் துதிசெய்வேன்.—வீணையே, கின்னரமே, விழியுங்கள்: உநான் அதிகாலயில்விழிப்பேன்.—யெகோவாவே, சனங்களுக்குள் உம்மைத்துதிப்பேன்: தேசத்தாருக்குள் உம்மைப்பாடித் துதிப்பேன்.—வானபரியந்தம் உமதுதயையுடைய, மேகபரியந்தம் உமதுசத்தியமும் உயரமுள்ளன.—தேவனே, நீர் இவானங்களுக்குமேலாய் எழுந்தருளும்: பூமியிருவதின்மேலும் உமது மகிமை உயர்வதாக.—உமது பிரியமானவன் விடுவிக்கப்படும்பொருட்டு உமதுவலக்கரத்தினால் என்னை இரட்சித்து உந்தார்த்தந்தருளும்.—தேவன் தமது பரிசுத்தஸ்தானத்தினின்று பேசினார்; நான் களிகருவேன்,

(ய) புல.கூ.உ. ஓக்.எ.கூ. அப்.உ.உ.உ. (யக) ஓக்.க.உ.எ. யோபு.கூ.அ. (யஉ) ஏசா.சூ.டு. (யக) ஏசா.சூ.உ. (யஎ) புல.கூ.கூ. (யஅ) யோபு.கூ.உ.உ.உ. (உய) உ.இரா.உ.ய.ச.டு. மத்.அ.அ. சங்.கூ.கூ. யோபு.கூ.உ.அ. உக. (உஉ) லேவி.எ.ய.உ. சங்.டு.ய.ய.ச. எபி.யூ.ய.டு. (உடு) யோனா.க.ச. (உக) நா.கூ.உ.ய. (உக) மத்.அ.உ.ச. (கூக) க.இரா.ய.எ.க.எ. (கூச) ஆதி.யூ.ய. (கூடு) ஏசா.ச.ய.அ. (கூஅ) ஆதி.யூ.ய.ய.க.உ.ய. யாத்.க.எ. (கூக) உ.இரா.ய.கூ.உ. (சய) யோபு.ய.உ.உ.உ.ச. (சக) கசாமு.உ.அ. (சஉ) யோபு.உ.உ.உ. சங்.டு.உ.க. யோபு.டு.ய.க. சங்.கூ.ய.க. நீதி.ய.ய.க. ரோ.கூ.ய.க. (சக) எரோ.கூ.ய.உ. ஓசி.ய.ச.க.—(ராஅ. சங்.)

வழிகேமைப்பங்கிடுவேன், சுக்கோத்தின் பள்ளத் தை அளப்பேன்.—கிவியாத் என்னுடையது; மனுவேஷ் என்னுடையது; எப்ராயீம் எந்தலையின் பெலம்; யூதானன்ரியாயசாஸ்திரி.—மோவாபு என் ஸ்காணபாத்திரம்; ஏதோயின்மேல் என்செருப் கை எறிந்துவிடுவேன்; பெலிஸ்தியவை மேற் கொண்டு களிகூருவேன்.—அரணை நகரத்தில் என்னை நடத்திக்கொண்டுபோகிறவன் யாவன்; ஏதோயில் என்னைப்பிரவேசிக்கச்செய்பவன்யா யிக வன்.—தேவனே, எங்களைத்தள்ளிவிட்டவரா கிய நீரல்லவா; தேவனே, எங்கள் சேனைகளு டெ உன் புறப்படாமலிருப்பீரா.—கிவெசத்தில் எங் களுக்கு உதவிசெய்யும்; மனுஷருடைய உதவி யிக விருதா.—ஆனாலும் தேவன் மூலமாகப்பராக்கிர மத்தைக்காட்டுவோம். அவர் எங்கள்சத்துருக்க ளையிதித்து உழக்குவார்.

ராகு. சங்கீதம்.

க. சத்துருக்களுக்கு விரோதமாகத்தாவீதுபிரார்த்தி த்தல்: உக. யெகோவாவை வபுதவிடமெ னக்கொள்ளல். — பாடகத்தவலவனிடத்தில் தாவீதுஷப்பித்தசங்கீதம் நான்துதிக்குந் தேவனே, மவுனமாயிராதி உரும்.—துன்மார்க்கனுடைய வாயும் வஞ்சகனு டைய வாயும் எனக்குவிரோதமாகத் திறந்திருக்கின்றன: பொய் காலினால் என்னுடன் பெசுகி ரூர்கள்.—பகையானவாக்குகளினால் என்னைச் சூழ்ந்துகொண்டு, காரணமின்றி என்னுடையுத் தஞ்செய்கிறார்கள்.—என் அன்புக்குப் பிரதியாக என்னைவிரோதிக்கிறார்கள்; ஆனாலும் நான் பிரார்த்தனைபண்ணுகிறேன்.—அவர்கள் என் நன்மைக்குத் தீமையும், என் அன்புக்குப் பகையும் ஈடளிக்கிறார்கள்.—அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்தும்: சாத்தான் அவனுக்கு வலப்பக்கத்தில் நிற்றக்கடவன்.—அவன் நியாயம் விசாரிக்கப்படும்பொழுது குற்றவாளியாகக் கடவன்: அவன்விண்ணப்பம் பாவமாகக்கடவது.—அவனுடைய நாங்கள் அற்பமாகக்கடவன்; அவனுடைய உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன்.—அவன் பிள்ளைகள் அநாதபிள்ளை களாகக்கடவன், அவன் மனைவி விதவையாகக் கடவன்.—அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து நித்தமும் பிச்சைகேட்கக்கடவன்: பாழான இடங்களில் தங்கள் உணவுகளைத் தேடக்கடவன்.—அவனுக்குண்டான யாவற்றையுங் கடன்காரன் அபகரித்துக்கொள்ளக்கடவன்: அவனுடைய பிரயாசத்தின் பலனை அந்நியர் பெறுத்துக்கொள்ளக்கடவர்கள்.—அவனுக்கு ஒரு வரும் இரக்கஞ்செய்யாமலும், அவனுடைய அநாதபிள்ளைகளுக்கு ஒருவருந்தயையெய்யாமலும் யிக போகக்கடவர்கள்.—அவன் சந்தியார்சேதிக்கப்படக்கடவர்கள்; அடுத்த தலைமுறையில் அவர்

கன்பேர்அற்றுப்போகக்கடவது.—அவன் தயை யிசெய்ய நினையாமல் சிறுமையும் எளிமையுமுள் னவனைத் தயரப்படுத்தி, நருங்கிய இருதயமுள் னவனைக்கொலைசெய்யத்தேடினான்:—ஆதலால் யிடு அவர்கள் பூமியிலே பேரற்றவர்களாகும்படி அவன் பிதாக்களின் அதிகிரமம் யெகோவா வின் நினைவில் வைக்கப்படக்கடவது; அவன் மாதாவின் பாவம் ஒழிந்துபோகாமலிருக்கக்கடவது.—அவைகள்நித்தமும் யெகோவாவின் யிக சமூகத்தில்இருக்கக்கடவன்.—சாபத்தை விரும்பினான்,அதுவே அவனுக்குவரும்: அவன் ஆசீர்வாதத்தைவிரும்பாததினால் அதுஅவனுக்குத்தராமாயிருக்கக்கடவது.—அவன் வஸ்திரம்போலச் சாபத்தைத்தரித்தான், அது அவனுள்ளத்திற்சலத்தைப்போலவும், எலும்பில் எண்ணெயைப்போலவும்பாயக்கடவது.—அதுஅவன்போர்க்கும்வன் யிக திரம்போலவும், நித்தமும்கட்டுகிறகச்சுப்போல வுமிருக்கக்கடவது.—என்விரோதிகளுக்கும், என் ஆத்தமாவுக்கு விரோதமாகத்திருப்பேசும் என்சத்துருக்களுக்கும்இந்தப்பலன் யெகோவாவின் னின்றவரும்.—ஆண்டவராகிய யெகோவா உகவே, நீர் உமது நாமத்தினியித்தம் என்னை நடத்தியருளும்: உமது தயை உத்தமம், என்னைஇரட்சித்தருளும்.—நான்சிறுமையும் எளிமையுமானவ உடையிருக்கிறேன், எனக்குள்ளே என்னிருதயங் குத்துண்டிருக்கின்றது.—நான்சாய்கிறநிழல்போல அகற்றப்பட்டேன்: வெட்டுக்கிளிபோலப்பறக்கடிக்கப்படுகிறேன்.—உபவாசத்தினால் என் முழந்தான்கள் தமொறுகின்றன; நினைமின்றி என்மாயிசங்காய்ந்துபோகின்றது.—அவர்கள்நிந்தனை உடுக்கும் நான்ஏதுவானேன்: அவர்கள்என்னைக்கண்டதலையைத்துலுக்குகிறார்கள்.—என் தேவனாகிய யெகோவாவே, எனக்குதவிசெய்யும்: உமது தயையின்படிஎன்னை இரட்சித்தருளும்,—அதி உளனில் இதுவே உமதுகரம்; யெகோவாவாகிய நீரே இதைச்செய்தீரென்றறிவார்கள்.—அவர்கள்உபசபிக்கட்டும், நீரோஆசீர்வதித்தருளும்: அவர்கள் எழும்பவெட்கப்படுவார்களாக. உமதடியானை களிகூருவானாக.—என் விரோதிகள் இலச்சை உகைய வஸ்திரம்போலத் தரிப்பார்களாக, வெட்கத்தை உத்தரீயம்போலத் தரிப்பார்களாக.—நான்கு என்வாயினால் யெகோவாவை மிகவுந்துதிப்பேன்; அநேகருக்குள் அவரைக் கிர்த்தனம் பண்ணுவேன்.—ஆக்கினைக்குள்ளாகத் திரிக்கப் பார்த்திறவர்களினின்ற தரித்திரனுடைய பிராணனை இரட்சிக்கும்படி அவர் அவன் வலப்புறத்தில் நிற்பார்.

ராய். சங்கீதம்.

கிறிஸ்துவின் இராச்சியத்தையும், ஆசாரியத்துவத்தையும், செயல்தையும், யாதனையையுக்குறித்துத் தீர்க்கதரிசனமுரைத்தல்.

(அ)ஆதி.சக.ய.—(ராக. சங். கூ.)யோவா.யிடு.உடு. (சு)சக.க.க. (எ)நீதி.உஅ.க. (அ) அப்.க.உஉ. (க)யாத்.உஉ. உச. (யக)யோபு.யஅ.யக. நீதி.ய.எ. (யடு)யாத்.உஉ.டு. நிதி.ச.டு. எரே.யஅ.உக. யோபு.யஅ.யஎ. (யஎ)நீதி.யச. யச. எசேக்.கடு.ச. (யஅ) என்.டு.உஉ. (உச) எபி.யஉ.யஉ. (உடு) மத்.உஎ.கக. (உஎ) யோபு.கஎ.எ. (உஅ)உசச மு.யச.யச.யஉ. ஏசா.சடு.யச.—(ராய். சங்.)

தாவீதின் சங்கீதம்.

யெகோவா என் ஆண்டவரை நோக்கி, நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதுகாப்புக்கும் வரைக்கும் நீர் என் வலப்பாரிசத்தி ல் வீற்றிருமென்றார்.—யெகோவா சீயோனி னின்று உமது வல்லமையுள்ள கோலை அனுப்புவார்: நீர் உமது சத்துருக்களுக்குள்ளே ஆளுகைசெய்யும்.—உமது பராக்கிரமம் விளங்கும்நாளில் உம்முடைய சனங்கள் பூரணமனதோடே பரிசுத்த அலங்காரத்தினால் சிங்காரிக்கப்பட்டு, ஆயத்தமாயிருப்பார்கள்: விடியற்காலத்தின் கருப்பத்தில் தோன்றும் பனியிலும் உமது வமிச விருத்தி அதிகம்.—மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நீர் சதாகாலங்களிலும் ஆசாரியரென்று யெகோவா ஆணையிட்டார், அதை மாற்றமாட்டார்.—உமது வலப்பாரிசத்திலுள்ள ஆண்டவர் தாங்கோபங்கொள்ளுந்தினத்தில் இராசாக்களை அடிப்பார்.—அவர் புறத்தேசத்தாரை நியாயம் விசாரித்துப் பிரேதங்களினாலே தேசங்களை நிரப்புவார்; அநேகதேசங்களின் தலைவர்களை அடிப்பார்.—அவர் வழியிலுள்ள நதியின் சலத்தைப்பாணம் பண்ணுகிறபடியினால் தலைநிமிருவார்.

நாய்க. சங்கீதம்.

தேவன் செய்த தையுமகிமையுமுள்ள கிரியைகளினிமித்தம் அவரைத்துதிக்கும்படி ஏவல். யெகோவாவை வாழ்த்துங்கள், நான் நேர்மையானவர்களுடைய சங்கத்திலுஞ்சபையிலும் என் பூரண இருதயத்தோடும் யெகோவாவைத்துதிப்பேன்.—யெகோவாவின் கிரியைகள் மகத்துவமானவைகள், அவைகள் அவைகளின்மேல் பிரியப்படுகிறவர்களால் தீர ஆராயப்படுகின்றன.—அவருடைய கிரியை கனமும் மகிமையுமுள்ளது: அவருடைய நீதிநித்தமும் நிலைக்கும்.—அவர்தம்முடைய ஆச்சரியமான கிரியைகளை நினைவுகூர்ப்பண்ணினார். யெகோவா கிருபையும் பூரண இரக்கமுமுள்ளவர்.—அவர் தம்மிடத்தில் பயபத்தியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுத்தார்: அவர் என்றுந் தமது உடன்படிக்கையின்மேல் சிந்தைவைக்கிறார்.—அந்நியதேசத்தாருடைய சத்தந்தரத்தைத் தம்முடைய சனங்களுக்குக்கொடுக்கும்படி தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத்தெரிவித்திருக்கிறார்.—அவருடைய சகரத்தின்கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய எல்லாக்கட்டளைகளும் உறுதியானவைகளும்,—என்றும் நிலைநிற்பவைகளும், சத்தியத்தோடும் நேர்மையோடும் ஏற்படுத்தப்பட்டவைகளுமாயிருக்கின்றன.—அவர் தம்முடைய சனத்திற்கு மீட்பை அனுப்பி,

தமது உடன்படிக்கையை நித்தமுநிற்கும்படி கட்டளையிட்டார்: அவருடைய நாமம்பரிசுத்தமும் பயங்கரமுமுள்ளது.—யெகோவாவைப் பற்றும் பயம் ஞானத்தின் ஆரம்பம்: அவருடைய கட்டளையைக்காத்து நடக்கிறவர்கள் எல்லாரும் சுபுத்திமான்கள்: அவருடைய துதி சதாகாலமும் நிலைத்திருக்கும்.

நாயஉ. சங்கீதம்.

தேவபத்தியின் மேன்மையைப்பாராட்டல். யெகோவாவை வாழ்த்துங்கள். யெகோவாவுக்குப் பயந்து அவருடைய கட்டளைகளின்மேல் மிகவும் பிரியப்படுகிற மனுஷனே வாழ்வுடையவன்.—பூமியில் அவன் சந்ததிபலத்திருக்கும், நேர்மையுள்ளவர்களுடைய வமிசம் ஆசீர்வதிக்கப்படும்.—அவனுடைய வீட்டிலே பொருளுஞ் செல்வங்களுமுண்டு: அவனுடைய நீதி என்றும் நிலைத்திருக்கும்.—நேர்மையானவனுக்கு இருளிலும் ஒளி உதிக்கும்: அவன் தையையும் இரக்கமும் நீதியுமுள்ளவன்.—நல்லவன் தையகாட்டிக்கடன்கொடுப்பான்: தன்காரியங்களை நியாயத்துக்கேற்ற நடப்பிக்கிறான்.—அவன் ஒருபொழுதும் அசைக்கப்படானே: நீதிமான் என்றும் நினைக்கப்படுவான்.—தூர்ச்செய்தியைக்கேட்டாலும் பயப்படான்: யெகோவாவை நம்பி அவனுடைய இருதயம் நிலைத்திருக்கின்றது.—அவன் இருதயம் நிலைத்திருக்கின்றது, அவன் தன்சத்துருக்களுக்குக்கிடையிடைப்பதைகாணும்பொழுது பயப்படான்.—அவன் வாரியை கறைக்கிறான், தரித்திரருக்குக்கொடுக்கிறான்; அவன் நீதி என்றும் நிற்கும். அவனுடைய கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.—துன்மார்க்கன் அதைக்கண்டு விசனப்பட்டத் தன் பற்களைக்கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கனுடைய ஆசை அழியும்.

நாயக. சங்கீதம்.

தையினிமித்தம் தேவனைத்துதித்தல். யெகோவாவை வாழ்த்துங்கள். யெகோவாவின் தாசரே, வாழ்த்துங்கள், யெகோவாவின் நாமத்தை வாழ்த்துங்கள்.—இன்று முதல் என்றும் யெகோவாவின் நாமம் வாழ்த்தப்படுவதாக.—சூரியோதயத் தொடங்கி அஸ்தமணபரியந்தம் யெகோவாவின் நாமம் வாழ்த்தப்படுவதாக.—யெகோவா சருவ தேசத்தாருக்குமேலானவர், அவருடைய மகிமை வானங்களுக்குமேலாயிருக்கின்றது.—உயர்ந்த ஸ்தானத்தில்தான் வாசம் பண்ணுகிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு நிகர் யாவர்.—வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப்பார்க்கும்படி அ

(க) மத். உ. உ. ச. க. அ. ப. உ. க. க. கொரி. யெ. உ. எ. பி. க. யெ. க. ப. துரு. க. உ. உ. (க) நியா. உ. (ச) எண். உ. க. யெ. எ. பி. க. எ. பி. க. உ. எ. பி. எ. யெ. உ. ச. க. யெ. (உ) சங். உ. யெ. ரோ. உ. வெளி. யெ. யெ. (ச) சங். க. யெ. அ. ப. க. யெ. (எ) நியா. எ. ச. ச. ச. யெ. யெ. —(நாய்க. சங். உ.) யோபு. க. யெ. வெளி. யெ. (உ) மத். க. உ. க. யெ. (எ) வெளி. யெ. க. யெ. (ச) யெ. ச. யெ. மத். க. யெ. வெளி. யெ. க. யெ. (க) மத். க. உ. க. யெ. (ய) உ. ப. ச. யெ. யோபு. உ. யெ. நீதி. க. யெ. பிர. யெ. யெ. நீதி. க. யெ. —(நாய்க. சங். க.) மத். க. யெ. (ச) யோபு. யெ. யெ. (உ) லூக். க. யெ. எ. ப. க. யெ. கொலோ. எ. (க) நீதி. யெ. எ. (எ) நீதி. க. யெ. (அ) நீதி. க. யெ. (க) உ. கொரி. க. யெ. உ. ப. ச. யெ. (ய) லூக். யெ. யெ. நீதி. யெ. —(நாய்க. சங். உ.) தாளி. உ. உ. (க) ச. ச. யெ. மல். க. யெ. (ச) சங். க. (ச) சங். க. யெ. ச. ச. யெ. எ. ப. க. யெ. யெ.

எ வர்தம்மைத் தாழ்த்துகிறார்.—அவர் ஏழையையத்
 தூளினின்று தூக்கிவிடுகிறார், திக்கற்றவனைக்
 அ குப்பையினின்று உயர்த்துகிறார்.—தம்முடைய
 சனைகளின் அநிபத்திகளோடும் பிரபுக்களோடும்
 க அவனை இருக்கப்பண்ணுகிறார்.—மலடியையப் பின்
 னைகளைப் பெற்றுச் சந்தோஷிக்கிற தாயாக வீட்
 டில் வசிக்கும்படி செய்கிறார். யெகோவா
 வை வாழ்த்துங்கள்.

ராயச. சங்கீதம்.

சிருஷ்டிப்புகளுக்குள்ளே நடந்தவைகளைச்சாரங்
 து சபையார் தேவனுக்குப் பயப்படுமபடி
 ஏவல்.

இலரவேலர் எகிப்திலும், யாக்கோபின் குடும்
 பத்தார் அந்நியபாஷைக்காரரிலும் நின்று புறப்
 பட்டபொழுது,—பூதா அவருக்குப் பரிசுத்தஸ்தா
 உ னமும், இலரவேல் அவருக்கு இராச்சியமுமா
 னியுந்தன.—கடல் கண்ணிலகியோடிற்று: யோர்
 ச தான் திரும்பிப் பின்னிடட்டாது.—மலைகள் ஆட்
 டிக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டிக்
 டி குட்டிகளைப்போலவும் குதித்தன.—ஒ, கடலே,
 க நீ ஒடிப்போகிறதற்கும், யோர்தானே, நீ திரும்
 பிப் பின்னிடிகிறதற்கும்,—மலைகளே, நீங்கள்
 ஆட்டிக்கடாக்களைப்போலவும், குன்றுகளே, நீங்
 கள் ஆட்டிக்கட்டிகளைப்போலவும் துள்ளுகிற
 எ தற்கும் காரணமாயாது.—பூமியே, நீ ஆண்ட வ
 ருக்குமுன்பாகவும், யாக்கோபின் தேவனுக்
 அ கு முன்பாகவும் நடுங்கு.—அவர்கள்மலையைக்
 குளமாகவும், கற்பாரை நீருற்றின் கண்களாகவு
 குசெய்தார்.

ராயடு. சங்கீதம்.

விக்கிரகங்கள் அபத்தமென்று கண்டு மெய்த்தே
 வனை நம்பி அவர் செய்த தமையினிமித்தம் அ
 வரைத்துதிக்கும்படி ஏவல்.

யெகோவாவே, எங்களுக்குல்ல, எங்களுக்
 கல்ல; உமது தமையினிமித்தமுஞ்சத்தியத்தினி
 மித்தமும் உமது நாமத்துக்கே மகிமையுண்டாவ
 உ தாக.—அவர்களுடைய தேவன் இப்பொழுது
 எங்கேயென்று அந்நியர்சொல்லவேண்டியதென்
 ன.—நம்முடைய தேவன் வானங்களிலிருக்கிறார்:
 தமக்குப்பிரியமானவையெய் செய்கிறார்.—
 ச அவர்களுடைய விக்கிரகங்கள் பொன்னும் வெ
 ண்ளியும் மனுஷருடையகைக்கிரியையுமாயிருக்
 டி கின்றன.—அவைகளுக்கு வாயிருந்தும் பேசவில்
 க லை: கண்களிருந்துங்காணவில்லை.—காதுகளிருந்
 துங்கேட்கவில்லை: மூக்கிருந்தும் மோக்கவில்
 எ லை: கைகளிருந்தும் பரிசிக்கவில்லை.—கால்களி
 ருந்தும் நடக்கவில்லை: தங்கள் தொண்டையினு
 அ லுஞ்சத்தமிடவில்லை.—அவைகளை உண்டாக்கு
 கிறவர்களும், அவைகளைநம்புகிறவர்கள்யாவரும்

அவைகளுக்கொப்பாயிருக்கிறார்கள்.—இலரவே
 லரே, யெகோவாவை நம்புங்கள்: அவரேஅ
 வர்களுக்குத்துணையுங்கேடகமுமாயிருக்கிறார்.—
 ஆரோன் குடும்பத்தாரே யெகோவாவை நம்
 புங்கள்: அவர் அவர்களுக்குத் துணையுங்கே
 டகமுமாயிருக்கிறார்.—யெகோவாவுக்குப் யெ
 கயப்படுகிறவர்களே, நீங்கள் யெகோவா
 வை நம்புங்கள்: அவர் அவர்களுக்குத்துணை
 யுங்கேடகமுமாயிருக்கிறார்.—யெகோவா யெ
 கம்மை நினைந்திருக்கிறார்: நம்மை ஆசீர்வதிப்
 பார்; இலரவேலின் குடும்பத்தாரை ஆசீர்வதித்
 தார்; ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.—
 யெகோவாவுக்குப் யெய்யப்படுகிற சிறியோ யெ
 ரையும் பெரியோரையும் ஆசீர்வதிப்பார்.—யெ யச
 கோவா மேன்மேலும் உங்களையும் உங்கள்சார்
 ததியாரையும் பெருகப்பண்ணுவார்.—நீங்கள் யெ
 இனத்தையும் பூமியையுஞ்சிருஷ்டித்த யெகோ
 வாவிலால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.—வா யெ
 னங்கள், வானங்களே யெகோவாவின்னுடைய
 யவைகள், பூமியையோ மனுஷத்திரருக்குக்கொ
 டித்தார்.—மரித்தோரும் மவுன் ஸ்தானத்தில் பிர யெ
 வேசிப்போரும் யெகோவாவை வாழ்த்த
 முடியாது.—நாமோ இன்றுமுதல் என்றும் யெயெ
 கோவாவை வாழ்த்துவோம். யெகோவா
 வை வாழ்த்துங்கள்.

ராயசு. சங்கீதம்.

இரட்சிப்பினிமித்தந் தேவனைத் துதித்தல்.
 யெகோவா என்சத்தத்தையும்என்விண்ணப்
 பத்தையும் கேட்படியினாலே, நான் அவரை
 நேசிர்பேன்.—அவர் என்சக்குத் தமதுசெவியைச்
 உ சாய்த்தபடியினால், என் ஆயன்பரியந்தம்அவரை
 நோக்கி ஓலமிடுவேன்.—மாணத்தின் பந்தங்கள்
 க என்னைச் சுற்றிக்கொண்டன; நரகவேதனைகள்
 என்னைப்பிடித்துக்கொண்டன: நான்கிலேசத்தி
 ளுந்துக்கத்திலும் அகப்பட்டேன்.—அப்பொழுது
 ச நான், யெகோவாவே, என் பிராணனைவிடு
 வித்தருளும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகி
 ரேனென்று யெகோவாவின் நாமத்தைச்
 சொல்லிக் கூப்பிட்டேன்.—யெகோவா த
 டி யையும் நீதியுள்ளவர்; நம்முடைய தேவன்
 இரக்கமுள்ளவர்.—யெகோவா பேதை
 க யைக்காக்கிறார்: நான் மெலியடைந்தபொழுது
 என்னை இரட்சித்தார்.—என் ஆத்துமாவே, யெ
 எ கோவா உனக்குநன்மை செய்தார்; ஆதலால்
 நீ உன் இளைப்பாறுதலுக்குத்திரும்பு.—என் ஆத்
 அ துமத்தைமரணத்துக்கும், என்சண்ண அமுலைக்
 கும், என்காலை இடறுதலுக்குந் தப்புவித்தீர்.—
 நான் யெகோவாவின் சமுசுத்திலே சீவ
 க ளுள்ளோருடையதேசத்தில்நடப்பேன்.—நான் யெ

(எ) க.சாமு.உ.அ. (அ) யோபு.கூ.எ. (க) க.சாமு.உ.டு. ஏசா.டுச.க. கலா.ச.உ.எ.—(ராயச. சங். க.) யாத்.யக.
 கூ. (உ) யாத்.க.எ. உபா.உ.எ.க. (ந) யாத்.யச.உ.க. யோசு.கூ.யெ.யசு. (ச) அபகூ.கூ.சு. (டு) அபகூ.கூ.அ. (அ)
 யாத்.யெ.சு.—(ராயடு. சங். க.) ஏசா.ச.அ.யக. எசேக்.கூ.கூ.உ. (உ) யோவே.உ.யெ. (க) க.நா.ரா.யசு.உ.சு. தானி.
 ச.கூ. (ச) உபா.ச.உ.அ. எரே.ய.கூ. (அ) ஏசா.ச.ச.கூ.யெ. யோனூ.உ.அ. அபகூ.உ.ய.அ.யக. (க) நீதி.கூ.டு.
 (யடு) ஆதி.யச.யக. ஆதி.க.க. (யெ) ஏசா.கூ.அ.ய.அ. (யஅ) தானி.உ.உ.ய.—(ராயசு. சங். டு.) எஸ்ரூ.கூ.யடு. நிசி.கூ.
 அ. (எ) எரே.சூ.யசு. மத்.யச.உ.க. (ய) உ.கொரி.ச.யகூ.

விசுவாசித்தேன், ஆதலால் நான் பேசுகிறேன்: யக நான் மிகவும் வருத்தப்பட்டேன்.—சகலமனுஷ்யரும் பொய்யவரென்று நான் மனைவேகத்தினால் சொல்லினேன்.—யெ கோவா எனக்குச் செய்த சகல நன்மைகளுக்காகவும், நான் அவருக்கென யக னகைகம்மாறு செய்வேன்.—நான் இரட்சிப்பின் பாத்திரத்தையெடுத்து, யெ கோவா வின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்.—யெ கோவா விடத்தில் நான் அவருடைய சனங்கடெல்லாருக்கு முன்பாக இப்பொழுது என் சங்கற்பங்க ளுக்களை நிறைவேற்றுவேன்.—யெ கோவா வின் பார்வைக்குத் தேவபத்தரின் மரணம் அருமை.—யக யெ கோவா வே, நான் உமதடியான்; உமதடியானுடைய புத்திரனும், உமதடியானுமாயிருக்கிறேன்: நீர் என்கட்டுக்களை அவிழ்த்துவிட்டீர்.—நான் ஸ்தோத்திரபலியிட்டி, யெ கோவா வின் நாமத்தைச் சொல்லிச் சொல்லிக் கூப்பிடுவேன்.—யெ கோவா வின் ஆலயப்பிராகாரங்களில், யெருஷலேமே, உன்மத்தியில் அவருடைய சனங்கடெல்லாருக்கு முன் நின்று, யக யெ கோவா விடத்தில் இப்பொழுது நான் என் சங்கற்பங்களை நிறைவேற்றுவேன். யெ கோவா வை வாழ்த்துங்கள்.

ராயெ. சங்கீதம்.

தயை சத்தியம் என்பவைகளினியித்தம் யெ கோவா வைத் துதித்தல். சருவதேசத்தாரே, நீங்கள் யெ கோவா வை வாழ்த்துங்கள்: சனங்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.—அவர் நம்மேல் வைத்த தயை பெரிது: யெ கோவா வின் சத்தியம் என்று முன்னது. யெ கோவா வை வாழ்த்துங்கள்.

ராயெ. சங்கீதம்.

க. தேவனைத் துதித்தல்: ௭. ஆபத்தினின்று இரட்சிசெய்து தேவனை மேன்மைபாராட்டல்: யக. கிறிஸ்துவைக் குறித்துத் தீர்க்கதரிசன முரைத்தல்.

யெ கோவா வைத் துதியுங்கள்; அவர்தயாபரர்: அவருடைய இரக்கம் என்று முன்னது.—அவருடைய இரக்கம் என்று முன்னதென்று. இலரவேலர் இப்பொழுது சொல்வார்களாக.—அவருடைய இரக்கம் என்று முன்னதென்று ஆரோனின் குடும்பத்தார் இப்பொழுது சொல்வார்களாக.—அவருடைய இரக்கம் என்று முன்னதென்று யெ கோவா வுக்குப் பயப்படுகிறவர்கள் இப்பொழுது சொல்வார்களாக.—நான் ஆபத்துக்காலத்தில் யெ கோவா வை நோக்கி ஒலமிட யெ கோவா உத்தரந்தந்து, விஸ்தாரமான ஸ்தானத்தில் என்னைவைத்தார்.—யெ கோவா என்பத்சத்திலிருக்கிறார்; நான் பயப்பட்டுேன்: மனுஷன் என்கென்ன செய்யக்கூடும்.—யெ கோவா

எனக்குத் தவிசெய்பவர்களுடன் என்பத்சத்திலிருக்கிறார்: ஆதலால் என்பகைவருக்கு நேரிடுவகை நான்காண்பேன்.—மனுஷனை நம்புவதிலும் யெ கோவா வைச் சார்ந்துகொள்வதே நலம்.—அதிபதிகளை நம்புவதிலும் யெ கோவா வைச் சார்ந்துகொள்வதே உத்தமம்.—சகல சாதியாரும் என்னை வளைந்துகொண்டார்கள்: ஆனாலும் நான் யெ கோவா வின் நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.—அவர்கள் என்னை வளைந்து யக கொண்டார்கள்; திரும்பவும் என்னை வளைந்து கொண்டார்கள்: ஆனாலும் யெ கோவா வின் நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.—தேவீக் யெ களைப்போல் என்னை வளைந்துகொண்டார்கள்; ஆனாலும் முட்டுசெடிகளின் அக்கினியைப் போல அவிந்துபோனார்கள்: நான் யெ கோவா வின் நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.—நான் யக விழும்படி நீ என்னை மிகவுந்தள்ளினாய்: யெ கோவா வே எனக்குத் தவிசெய்தார்.—யெ கோவா வே எனவல்லமை, என்பாட்டு, என் இரட்சிப்புமானார்.—நீதிமான் களுடைய கூடாரங்களில் இல்லம்கிழ்ச்சியும், இரட்சிப்பு முன்னசத்தமிருக்கின்றது: யெ கோவா வின் வலக்கரம் பராகிரமத்தைச் செய்கின்றது.—யெ கோவா வின் யக வலக்கரம் உயர்ந்தது: யெ கோவா வின் வலக்கரம் பராகிரமத்தைச் செய்கின்றது.—நான் இறல் யெ துபோகாமல் உயிரோடிருந்து, யெ கோவா வின் கிரியைகளை விவரிப்பேன்.—யெ கோவா யெ என்னை மிகத் தண்டித்தும், மரணத்திற்கு என்னை ஒப்பிக்கவில்லை.—எனக்கு நீதியின் வாசல்க யக னைத்திறந்துவிடுங்கள்: நான் அவைகளில் பிரவேசித்து யெ கோவா வைத் துதிப்பேன்.—யெ உயெ கோவா வின் வாசல் இதுவே, இதில் நீதிமான் கள் பிரவேசிப்பார்கள்.—நீர் எனக்கு உத்தரந்த உக து, என் இரட்சிப்பானபடியால் நான் உம்மைத்து திப்பேன்.—கட்டுகிறவர்கள் தள்ளிவிட்ட கல்லே உக கோடிக்குத் தலைக்கல்லாயிற்று.—இது யெ கோவா வால் நடந்தது.—இது எங்கள் பார்வைக்கு ஆச்சரியமாயிருக்கின்றது.—இது யெ கோவா னிய உச மித்தநான்; நாம் இதில்களிகூர்ந்து மகிழ்ந்திருப்போம்.—யெ கோவா வே, இப்பொழுது இரட்சித்தருளும்படி உம்மை வேண்டுகிறேன்: யெ கோவா வே, இப்பொழுது காரியஞ்சித்திக்கப் பண்ணும்படி உம்மை வேண்டுகிறேன்.—யெ உக கோவா வின் நாமத்தினால் வருகிறவர்தாழ்த்தப்படக்கடவர்: நாங்கள் யெ கோவா வின் ஆலயத்தினின்று உங்களை வாழ்த்துகிறோம்.—யெ கோவா வே தேவன், அவர் நமக்கு உளளித்தோன்றப் பண்ணினார்: நீங்கள் பலியை வேதிகையின் கொம்புகளில் கயிறுகளினால் கட்டுங்கள்.—நீர் என் தேவன், நான் உம்மைத்துதிப்பேன்

(யக) ரோ.கூ.ச. (யச) யோனா.உ.க. (யடு) சங்.எ.உ.யச. (யஎ) லேவி.எ.யெ. சங்.௮.யச.—(ராம.சங்.க.) ரோ. யடு.யக. (உ) சங்.ர.டு.—(ராமு. சங். க.) க.நாளா.யக.அ.சு. (ச) ஏசா.டு.க.யெ. எபி.யக.க. (அ) ஏரே.யெ.டு.எ. (யெ) உபா.க.ச.ச. பிர.எ.சு. நாகூ.க.யி. (யச) யாத்.யடு.க. ஏசா.யெ.உ. (யசு) யாத்.யடு.எ. (யஎ) அபகூ.க.யெ. (யடி) உ.கொரி.கூ.க. (யக) ஏசா.உக.உ. (உய) ஏசா.கூ.டி. வெளி.உக.உஎ. (உஉ) மத்.உக.சஉ. அப்.ச.யக. எபே.உ.உய. க.பேதுரு.உ.ச.எ. (உடி) யாத்.யடு.க. ஏசா.உகி.க.

பேன்: என் தேவனே, நான் உம்மைமேன்மை உக பாராட்டுவேன்.—யெ கோவாவை வாழ்த்துங்கள்; அவர் தயாபார்: அவருடைய இரக்கம் என்று முன்னது.

ராயக. சங்கீதம்.

பிரார்த்தனை துதிமுதலிய கடமைகளைக்கூறல்.
 ௩ ஜெஸெல்.

யெ கோவாவின் வேதத்தின்படி நடக்கிற உசன்மார்க்கர் வாழ்வுடையவர்கள்.—அவருடைய சாட்சிப்பிரமாணங்களைக்காத்துப் பூரண இருதயத்தோடே அவரைத்தேடுகிறவர்கள் வாழ்வுடையவர்கள்.—அவர்கள் அநியாயஞ் செய்யார்கள்: அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.—உம்முடைய கட்டளைகளைக் கருத்தாய்க்கைக்கொள்ளும்படி விதித்தீர்.—ஆ, என்நடைகள் உமது விதிப்பிரமாணங்களைக்காக்க ஸ்திரப்பட்டால் நலம்.—நான் உம்முடைய சகலகட்டளைகளையும் நோக்கி நடந்தால் வெட்கப்படேன்.—உமது நீதியின் நியாயத்தீர்ப்புக்களை நான் கற்றுக்கொண்டால் நேர்மையான இருதயத்தோடே உம்மைத் துதிப்பேன்.—உமது விதிப்பிரமாணங்களைக்காத்து நடப்பேன்: ஒருபொழுதும் என்னைக்கைவிடாதிரும்.

௩ பேத்.

க வாலிபன்யாதினாலே தன்பாதையைச் சுத்தம் பண்ணுவான்; உமதுவாக்கின்படி எச்சரிக்கையாய் நடக்கிறதினாலேதான்.—நான் என் பூரண இருதயத்தோடும் உம்மைத் தேடியிருக்கிறேன்: நான் உமது கட்டளைகளைவிட்டு வருவவீடாதினும்.—நான் உமக்கு விரோதமாய்ப்பாவஞ்செய்யாதபடிக்கு, உமதுவாக்கை என் இருதயத்தில் உட ஒளித்து வைத்திருக்கிறேன்.—யெ கோவாவே, நீர் வாழ்த்தப்படத்தக்கவர்: உம்முடைய விதிப்பிரமாணங்களை எனக்குப் போதித்தருளுகம்.—நான் என் உதடுகளினால் உமதுவாயின் நியாயத்தீர்ப்புக்கொள்வாவற்றையும் விவரித்துச் சொல்வதுகிறேன்.—நான் எல்லாச் செல்வத்திலும் உமது சாட்சிப்பிரமாணங்களின் வழியில் சந்தோஷிஷப்படுகிறேன்.—உமது கட்டளைகளைத்தியானித்து, உமது நெறிகளைக்கண்ணோக்குகிறேன்.—நான் உம்முடைய விதிப்பிரமாணங்களிற் சந்தோஷப்படுவேன்: உமது வாக்கியத்தை மறவேன்.

௩ கீமெல்.

யெ நான் சிவித்து உமது வாக்கைக் காத்துக்கொள்ளும்படி, உமது அடியானுக்கு அருள் செய்யும்.—யெ என் கண்களைத்திறந்தருளும், அப்பொழுது உமது வேதத்திலுள்ள ஆச்சரியமானவைகளைக்காண்புகுபேன்.—பூமியில் நான் பரதேசியாயிருக்கிறேன்: உம்முடைய கட்டளைகளை எனக்கு மறையாதி உபரும்.—உம்முடைய நியாயத்தீர்ப்புக்களின்மேல் இடைவிடாமல் வைத்தவாஞ்சையினால் என் ஆத்

துமாநொறுங்குகின்றது.—உம்முடைய கட்டளை உக்களை மீறிச்சபிக்கப்பட்ட அகங்காரிகளைநீர் கடிந்துகொள்ளுகிறீர்.—நான் உம்முடைய சாட்சிப்பிரமாணங்களைக் காத்துக்கொண்டபடியால், நிந்தையையும் அவமானத்தையும் எனக்கு விலக்கிவிடும்.—பிரபுகள் வீற்றிருந்து எனக்கு விரோதமாய்ப் உக பேசுகிறார்கள்: அடியேன் உமது விதிப்பிரமாணங்களைத்தியானிக்கிறேன்.—உம்முடைய பிரமாணவாக்கியங்கள் எனக்கு இன்பம், என் ஆலோசனைக்காரர்.

௩ டாலெத்.

என் ஆத்துமாதானோடே சார்ந்து கொள்ளுகின் உடுறது: உமது வாக்கின்படி என்னை உயிர்ப்பித்தருளும்.—நான் என் நடைகளை விவரித்தபொழுது உகது நீர் எனக்குத்தரந்தீர்: உம்முடைய விதிப்பிரமாணங்களை எனக்குப் போதித்தருளும்.—உமது கட்டளைகளின் வழியை எனக்குணர்த்தியருளும்: அப்பொழுது நான் உமது ஆச்சரியமான கிரியைகளைத்தியானிப்பேன்.—என் ஆத்துமம் உஅதுக்கத்தினாலே கரைந்துபோகின்றது: உமதுவாக்கின்படி என்னை நிலநிறுத்தும்.—பொய் நெறியை உக எனக்கு விலக்கிவிடும்: உமது வேதத்தை எனக்கு அருளிச்செய்யும்.—நான் மெய் நெறியைத்தெரிந் கூதுகொண்டேன்: உமது நியாயத்தீர்ப்புக்களை என் முன் வைக்கிறேன்.—உம்முடைய சாட்சிப்பிரமாணங்களை ஒட்டிக்கொண்டிருக்கிறேன்: என்னை வெட்கப்படுத்தாதிரும்.—நீர் என் மனத்தை உக ரியப்பண்ணும்பொழுது, உமது கட்டளைகளின் வழியாக ஓடுவேன்.

௩ எ.

யெ கோவாவே, உம்முடைய விதிப்பிரமாணங்களின் வழியை எனக்குப் போதித்தருளும்; நான் முடிவுபரியந்தம் அதைக்காத்துக்கொள்வேன்.—எனக்கு ஞானத்தை அருளிச்செய்யும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு என் பூரண இருதயத்தோடும் அதைக்காத்து நடப்பேன்.—உமது கட்டளைகளின்பாதை கூடியில் என்னை நடத்தும்; நான் அதிற் சந்தோஷப்படுகிறேன்.—என் இருதயம் லோபத்துக்கல்ல, உம்முடைய சாட்சிப்பிரமாணங்களுக்கேசாயும்படி செய்யும்.—மாயத்தைப்பாராதபடி என் கண்களை கூவிலக்கி, உமது நெறியில் என்னை உயிர்ப்பித்தருளும்.—உமக்குப் பயப்படுகிற அடியேனுக்கு உமது அதுவாக்கை நிலப்படுத்தும்.—என்னைப் பயப்படுத்தும் நிந்தையை விலக்கியருளும். உம்முடைய நியாயத்தீர்ப்புக்கள் நல்லவைகள்.—பாரும், நான் உம்முடைய கட்டளைகள்மேல் ஆவலாயிருக்கிறேன். உமது நீதியினால் என்னை உயிர்ப்பித்தருளும்.

௩ வெள.

யெ கோவாவே, உம்முடைய இரக்கங்க சக

(ராயக. சங். க.) சங். அ. உ. க. (க) க. யோவா. கூ. க. (ச) யோபு. உ. ச. உ. க. க. யோவா. உ. உ. அ. (எ) வ. ச. அ. க. (ய) உ. கா. னா. இ. இ. இ. (யக) ஓர். உ. ய. க. இ. க. (யக) சங். கூ. ய. க. (யெ) சங். ராயக. எ. (யக) ஆதி. ச. எ. க. க. நா. னா. உ. க. இ. க. உ. கொ. ரி. இ. க. எ. பி. ய. க. ய. க. (கஉ) க. இரா. ச. உ. க. ஏ. சா. சு. ய. இ. உ. தொ. ரி. க. ய. க. (கக) மத். ய. உ. உ. வெளி. உ. உ. க. (கச) நீதி. உ. ச. யா. க. க. இ. (கச) எ. சே. க. கூ. க. ஓர். க். ய. உ. ய. இ. க. தீ. மோ. க. ய. (கஎ) ஏ. சா. கூ. ய. இ. நீதி. உ. க. இ. (கஅ) உ. சா. மு. எ. உ. இ.

ளும், உமதுவாக்கின்படி நீர்செய்யும் இரட்சிப்
சடபும் எனக்குவரக்கடவன.—அப்பொழுது என்
னை நிந்திக்கிறவனுக்கு உத்தரஞ்சொல்லுவேன்:
சக உமதுவாக்கை நம்பியிருக்கிறேன்.—நான் உம்
முடைய நியாயத்தீர்ப்புக்களை காத்திருக்கிறப
டியால் சத்தியவாக்கு ஒருபொழுதும் என்வாயி
சசனின்றி நீங்கவிடாதிரும்.—அதினால் நான் இ
டைவிடாமல் என்றும்உமது வேதத்தைக்காத்துக்
சடுகொள்வேன்.—நான் உமது கட்டளைகளைத்தே
டுகிறபடியினால் விதேலையாய் நடக்கிறேன்.—
சக நான் வெட்கமில்லாமல் உம்முடைய சாட்சிப்
பிரமாணங்களைக்குறித்து இராசாக்களின் சமு
சஎகத்திலும் பேசுகிறேன்.—நான் விரும்பியிருக்
சஅகிற உமது கட்டளைகளில் மகிழுவேன்.—நான்
விரும்பியிருக்கிற உமது கட்டளைகளுக்குக் கை
குவிப்பேன்; உமதுவிதிப்பிரமாணங்களைத் தியா
னிப்பேன்.

௩ சாயின்.

சக நீர் உமது அடியானை நம்பப்பண்ணினவாக்க
டுயகை நினைந்தருளும்.—உமது வாக்கு என்னை உ
யிர்ப்பித்தது: நான் உபத்திரவப்படுகையில் இது
டுகவேஎனக்கு ஆறுதலாயிருக்கின்றது.—அகங்காரி
கள் மிகவும்என்னை நிந்தித்தாலும் உமது வேதத்
டுஉதைவிட்டு நான்விலகேன்.—யெகோவாவே,
பூருவீகமான உமது நியாயத்தீர்ப்புக்களை நான்நி
டுகினைந்து ஆறுதலடைகிறேன்.—உமது வேதத்தை
விட்டுவிவருகிற துண்மார்க்காரியித்தம் பயங்க
டுசரம் என்னைப்பிடித்தது.—நான் புறவாசியாயிருக்
கிற வீட்டில் உமது விதிப்பிரமாணங்கள் எனக்
டுகிடுக்குக் கீதங்களாயின.—யெகோவாவே, நான்
இரவில்உமது நாமத்தைநினைத்து, உமது நியாயப்
டுசு பிரமாணத்தைக் காத்துக்கொள்ளுகிறேன்.—நான்
உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொண்ட
படியினால் இது எனக்குக்கிடைத்தது.

௩ தேநீ.

டுஎ யெகோவாவே, நீர் என்பங்கு: உமது வாக்க
டுஅருகளைக் காத்துக்கொள்வேனென்றேன்.—நான்
என் பூரணஇருதயத்தோடும் உமது முகத்தை அ
பேட்சித்துக் கெஞ்சுகிறேன்: உமது வாக்கின்
டுகபடி எனக்கு இரங்கும்.—என்வழிகளைச் சிந்தித்
துக்கொண்டு, உம்முடைய சாட்சிப்பிரமாணங்க
ளின்வழியாக என்கால்களைத் திருப்பினேன்.—
சஉ உம்முடைய கட்டளைகளைக்கைக்கொள்ள விரை
சகந்தேன், நான் தாமதிக்கவில்லை.—துண்மார்க்க
ரின் கூட்டங்கள் என்னைச் சுற்றிக்கொண்டன:
ஆளுறும் உமதுவேதத்தை நான் மறக்கவில்லை.—
சஉ உமது நீதியானநியாயத்தீர்ப்புக்களினியித்தம் உ
ம்மைத் துதிக்கும்படி அத்தரத்திரியில் எழும்பு
சகுகிறேன்.—உமக்குப்பயந்து, உமதுவிதிப்பிரமாண
ங்களைக் காத்துக்கொள்ளும் யாவருக்கும் நான்
சசுதோழன்.—யெகோவாவே, பூமி உமதுதயை

யினால் நிறைந்திருக்கின்றது: உமது விதிப்பிர
மாணங்களை எனக்குப்போதித்தருளும்.

௩ தேநீ.

யெகோவாவே, நீர் உமது வாக்கின்படி சடு
உமது அடியானுக்கருள்செய்தீர்.—எனக்கு உத்
சகதம்போதகத்தையும் ஞானத்தையும் போதித்தரு
ளும்: உம்முடைய கட்டளைகளை விசுவாசிக்கி
றேன்.—நான் உபத்திரவப்படுவதற்குமுன் வழுக
எவி நடந்தேன்: இப்பொழுது உமது வாக்கைக்
காத்து நடக்கிறேன்.—நீர் நல்லவர், நன்மைசெய்சு
அபவர்; உமது விதிப்பிரமாணங்களை எனக்குப்
போதித்தருளும்.—அகங்காரிகள் எனக்கு விரோ
சகதமாய்ப்பொய்களைத்தொடுக்கிறார்கள்: நான் என்
பூரண இருதயத்துடன் உமது விதிப்பிரமாணங்
களைக் காத்துக்கொள்ளுகிறேன்.—அவர்கள் இ
எயருதயம் நினைப்போல ஸ்தூலித்திருக்கின்றது; ந
என்உமது வேதத்தில் மகிழுகிறேன்.—நான் உபத்
சகதிரவப்பட்டது நலம்; அதினால் உம்முடைய வி
திப்பிரமாணங்களைக் கற்றுக்கொண்டேன்.—அ
எஉநேகமாயிரம் பொன்வெள்ளிகளிலும், உமது வா
யின்வேதமே எனக்கு உத்தமம்.

௩ யோடீ.

உம்முடைய கரங்கள் என்னைச்சிருஷ்டித்து எ
உருவாக்கின: நான்உம்முடையகட்டளைகளைக்
கற்றுக்கொள்ளும்படி எனக்கு ஞானத்தையரு
ளும்.—நான் உமது வாக்கைக் காத்திருக்கிறபடி
எசயினால் உமக்குப் பயப்படுகிறவர்கள்என்னைக்க
காணும்பொழுது சந்தோஷப்படுவார்கள்.—யெ
எடுகோவாவே; உம்முடையநியாயத்தீர்ப்புக்கள்
நீதியுள்ளன, என்னை நீர் துயரப்படுத்தினது நீதி;
இது எனக்குத்தெரியும்.—உமது அடியேனுக்குக்
எசகிடைத்தஉமது வாக்கின்படி உமது தயை எனக்
கு ஆறுதல்செய்வதாக.—நான் சீவித்திருக்கும்
எஎபடி உம்முடைய இரக்கங்கள் எனக்குக்கிடைக்
கக்கடவன: உம்முடைய வேதமே என் மன
மகிழ்ச்சி.—அகங்காரிகள் காரணமின்றிமாறுப
எஅடாய் என்னைநடத்தினபடியால் வெட்கப்படுவா
ர்களாக: நான் உம்முடைய விதிப்பிரமாணங்
களைத்தியானிப்பேன்.—உமக்குப் பயப்படுகிறவர்
எசகளும், உமது சாட்சிப்பிரமாணங்களை உணர்ந்த
வர்களும் என் பட்சத்திலிருப்பார்களாக.—நான்
எஅய வெட்கப்படாதபடி உமது விதிப்பிரமாணங்
களில் என்னிருதயஞ் செவ்வையாயிருப்பதாக.

௩ கப்.

உமது இரட்சிப்பினியித்தம்என்ஆத்துமாசோ
அசருகின்றது: உமது வாக்கின்மேல் நம்பிக்கையா
யிருக்கிறேன்.—எப்பொழுது என்னைத் தேற்று
எஅவீரென்று, உமதுவாக்கின்மேல்நோக்கமாய் என்
கண்கள் பூத்துப்போகின்றன.—புகையிலுள்ள
அசுதுருத்தியைப்போலானேன்; ஆளுறும் உமது வி
திப்பிரமாணங்களை மறக்கமாட்டேன்.—உமது
அசு

(சசு) மத்.யெ.யெ.யெ. அப்.உசு.க.உ. (டுய) ரோ.யெ.ச.(டுக)எரே.உய.எ. யோபு.உக.யெ.(டுக)எஸ்ரு.க.க.(டுஎ)
எரே.யெ.யெ. புல.க.உசு. (டுஅ) யோபு.யெ.யெ. (டுக) லூக்.யெ.யெ.யெ.யெ.(சஉ)அப்.யெ.உ.உ. (சஎ) எரே.க.க.யெ.
யெ. எபி.யெ.யெ. (சஅ) மத்.யெ.யெ. (சக) யோபு.யெ.ச. (எய) எசா.க.யெ. அப்.உஅ.உஎ. (எச) எபி.யெ.யெ.யெ.
(எஉ)நீதி.அ.யெ.யெ.யெ. (எக) யோபு.யெ.யெ. (எடு) எபி.யெ.யெ. (அக) யோபு.க.யெ.யெ. (அச)சங்.க.க.ச.வெளி.க.யெ.

அடியேனின் ஆயுள் நாங்கள் எவ்வளவு; என்னைத் தயரப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது அது நியாயத்தீர்ப்புச் செய்தீர்.—உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக்கு அகழிகளைத் தோண்டுகிறார்கள்.—உம்முடைய கட்டளைகளெல்லாளு சத்தியம்.—அவர்கள் அநியாயமாய் என்னைத்தயரப்படுத்துகிறார்கள்; நீர் எனக்கு எதவிசெய்யும்.—அவர்கள் பூமியினின்று என்னை நீக்கிவிட்டது சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உம்முடைய விதிப்பிரமாணங்களை விட்டுவிட்டேன்.—உமது தயையின்படி என்னை உயிர்ப்பித்தருளும்; அப்பொழுது நான் உமது வாயின் சாட்சிப்பிரமாணத்தைக் காத்துக்கொள்வேன்.

1) லாமேட்.

அக யெ கோவாலே, உமது வாக்கு வானங்கையில் என்றும் நிலைத்திருக்கின்றது.—உமது உண்மைதலைமுறைதலைமுறையாக இருக்கும்: நீர்பூமியை யஸ்தாபித்தீர், அது நிலைநிற்கின்றது.—உமது தீர்மானத்தின்படி அவைகள் இந்நான்வரைக்கும் நிற்குகின்றன: சகலமும் உமது மைகன்.—உம்முடைய வேதம் எனக்கு மகிழ்ச்சி தராதிருந்தால் நான் என்னைத் துக்கத்தில் அழிந்துபோவேன்.—நான் ஒரு பொழுதும் உம்முடைய விதிப்பிரமாணங்களை மறக்கமாட்டேன்: அவைகளினால் நீர் என்னை உயிர்ப்பு செய்தீர்.—நான் உம்முடைய வயன், என்னை இரட்சித்தருளும்; உமது கட்டளைகளைத் தேடினேன்.—கடுதன்மாரக்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்: நான் உமது சாட்சிப்பிரமாணங்களை உணர்ந்தேன்.—எந்த நிறைவுக்கும் முடிவுவரக்கண்டேன்: உம்முடைய கட்டளையோ மிகவும் விலதாரமுள்ளது.

2) மேம்.

கௌ நான் உமது வேதத்தில் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்: முழுநாளும் அது என் தியானம்.—கௌ நித்தமும் என்னுடைய இருக்கிற உம்முடைய கட்டளைகளினால் என்னை என் சத்தியங்களிலும் அதிக ஞானவானாகுகினீர்.—உம்முடைய சாட்சிப்பிரமாணங்களை நான் தியானம் பண்ணுகிறேன்: அதிலில் என்போதகர்களெல்லாரிலும் அதிக ஞானவானாயிருக்கிறேன்.—நான் உம்முடைய விதிப்பிரமாணங்களைக் காத்துக்கொள்ளுகிறபடியினால் விருத்தாப்பியரினும் ஞானவானாயிருக்கிறேன்.—உம்முடைய வாக்கை நான் காத்துக்கொள்ளும்படி தன்னைக்கொல்லாவற்றிற்கும் என்கா உல்களை விலக்குகிறேன்.—நீர் எனக்குப் போதித்தீர்: ஆதலால் நான் உம்முடைய நியாயத்தீர்ப்புக்களை விட்டுவிடவில்லை.—உம்முடைய வாக்குகள் என்னைக்கு எவ்வளவு இனிமை; என்வாய்க் காசு குத்தேனிலும் இனிமையாயிருக்கின்றன.—உம்முடைய கட்டளைகளினால் நான் ஞானம் பெற்றிருக்கிறேன்: ஆதலால் பொய்யானவழிகள் எல்லாவற்றையும் வெறுக்கிறேன்.

3) நூன்.

உம்முடைய வாக்கு என்னைக்குத்தீர்ப்பும், என்னை பாதைக்கு ஒளி.—உம்முடைய நீதியான நியாயத்தீர்ப்புக்களைக் காத்துக்கொள்ளும்படி நான் ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.—நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்: யெ கோவாலே, உமது வாக்கின்படி என்னை உயிர்ப்பித்தருளும்.—யெ கோவாலே, என்வாயின் இவ்வுட்ப்பலிகளை நீர் அங்கிகரித்து, உம்முடைய நியாயத்தீர்ப்புக்களை எனக்குப் போதித்தருளும்.—என்பிராணன் எப்பொழுதும் என்கையிலிருக்கின்றது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.—தான் மாரக்கர் எனக்குக் கண்ணியை வைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய விதிப்பிரமாணங்களை விட்டுத்தவறவில்லை.—உம்முடைய சாட்சிப்பிரமாணங்கள் என் இருதயத்துக்கு மகிழ்ச்சி தருகிறபடியால், அவைகளை நித்திய சதந்தரத்தைப் போல் ஏற்றுக்கொள்ளுகிறேன்.—முடிவுபரியர் உமது இடைவிடாதபடி உம்முடைய விதிப்பிரமாணங்களைக் காத்துக்கொள்ள என் மனதை ஏவிவிடுகிறேன்.

4) சாமெக்.

நான் தூர்ச்சிந்தனைகளை வெறுக்கிறேன்: உம்முடைய வேதத்தை விரும்புகிறேன்.—நீர் எனக்குப் புகலிடம், என் கேடகம்: உமது வாக்கைக் காத்திருக்கிறேன்.—தன்மாரக்கரே, என்னை விட்டுட்டுப்போங்கள்: நான் என் தேவனுடைய கட்டளைகளைக் காத்துநடப்பேன்.—நான் பிழைக்கும் பொருட்டு உமது வாக்கின்படி என்னைத் தாங்கிக்கொள்ளும்: என் நம்பிக்கையைக் குறித்து நான் வெட்கப்படவிடாதிருளும்.—என்னைத்தான் என்னைக் கொள்ளும், அதிலும் நான் இரட்சிக்கப்படுவேன்: நான் எப்பொழுதும் உம்முடைய விதிப்பிரமாணங்களைக் கண்ணுக்குவேன்.—உம்முடைய விதிப்பிரமாணங்களை விட்டுத்தவறியவரையும் மிதித்துவிட்டீர்: அவர்களுடைய கபடம் விருதா.—பூமியிலுள்ள தன்மாரக்கர் எல்லாவரையும் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர்: ஆதலால் நான் உமது சாட்சிப்பிரமாணங்களை விரும்புகிறேன்.—உமக்குப்பயப்படுவதினால் என் சீரஞ்சிவிர்க்கின்றது; உம்முடைய நியாயத்தீர்ப்புக்களுக்கு நான் பயப்படுகிறேன்.

5) ஜூயின்.

நான் நியாயத்தை யுமநீதியை யுஞ்செய்கிறேன்: என்னைத் தயரப்படுத்துகிறவர்களுக்கு என்னை ஒப்பியாதிருளும்.—நன்மையினிமித்தம் உமது அடியேனுக்கு உத்தரவாதி யாயிரும்: அகங்காரிகள் என்னை உபத்திரவப்படுத்தவிடாதிருளும்.—நீர் செய்தீர் என்னை

(அடு) நீதி. யசு. உச. (அக) மத். உச. கச. கடு. க. பேதுரு. க. உடு. (கக) எரே. கக. உடு. (கசு) மத். டி. யி. மத். உச. கடு. (கடி) உபா. ச. க. அ. (கக) உ. தீ. மோ. க. யி. (க) யோபு. க. உ. எ. அ. க. (கக) நீதி. க. யி. (கக) சங். யு. க. யி. நீதி. அ. யசு. (கடு) நீதி. ச. உச. (கசு) நிதி. ய. உ. க. (கடி) ஒசி. யசு. உ. எ. பி. யு. யி. (கக) யோபு. யு. யசு. (கடி) உபா. கசு. (கடி) சங். க. க. (கடி) மத். எ. உ. க. (கடி) ரோ. டி. (கடி) எசே. க. உ. யி. (கடி) அபக. க. யசு. (கடி) எ. பி. எ. உ. உ.

யும் இரட்சிப்பினி மித்தமும் உமது நீதியின் வாக்கினி மித்தமும் என்கண்கள் பூத்துப்போகின்றன.—
 ஈச உமது தையயின்படி உமது அடியேனை நடத்தி, உமது விதிப்பிரமாணங்களை எனக்குப்போதித்தரு
 ஈடுளும்.—நான் உமதடியான்; உம்முடைய சாட்சிப்
 பிரமாணங்களை அறியும்படி எனக்குப்புத்தியைத்
 ஈசு தந்தருளும்.—**யெ கோவாவே**, நீர் கிரியை
 செய்வதற்குக்காலம் வந்தது: அவர்கள் உமது நியா
 ஈஎயப் பிரமாணத்தை மீறினார்கள்.—அதைக்கண்டு
 நான் பொன்னிலுந் தங்கத்திலும் அதிகமாய் உம்
 ஈஅமுடைய கட்டளைகளிற் பிரியப்படுகிறேன்.—அ
 ன்றியும் எல்லாவற்றையும் பற்றி நீர் அருளிய வி
 திப்பிரமாணங்களை நன்றும் மதிக்கிறேன்; பொய்
 யான வழிகள் எல்லாவற்றையும் வெறுக்கிறேன்.

9 பே.

ஈஉக உம்முடைய சாட்சிப்பிரமாணங்கள் ஆச்சரி
 யமுள்ளவைகள்: ஆதலால் என் ஆத்தமம் அவை
 ஈகூகளைக் காத்துக்கொள்ளுகின்றது.—உம்முடைய
 வாக்குகளின் விரிவு ஒளியைத்தருகின்றது; அது
 ஈகூக பேதையருக்குப் புத்தியைத்தருகின்றது.—நான்
 உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையா
 யிருப்பதினால் என் வாயைத்திறந்து அவாவுகி
 ஈகூஉறேன்.—உமது நாமத்தில் அன்பாயிருக்கிறவர்க
 ளுக்கு நீர் செய்வதுபோல எனமேல் கட்டாட்
 ஈகூகித்து எனக்குத் தயையெய்யும்.—உமது வாக்கின்
 படி என் நடைகளை ஸ்திரப்படுத்தியருளும்: எந்
 ஈகூச தப்பாவமும் என்னை ஆளவிடாதிரும்.—மனு
 ஷர் செய்யும் உபத்திரவத்தினின்று என்னை இ
 ரட்சித்தருளும்: அதினால் நான் உமது விதிப்பிர
 ஈகூடுமாணங்களைக்காத்துக்கொள்வேன்.—உமதடியா
 ன்மேல் உமது முகம்பிரகாசிக்கப்பண்ணி, உம
 துவிதிப்பிரமாணங்களை எனக்குப் போதித்தரு
 ஈகூகளும்.—உம்முடைய வேதத்தை அவர்கள் காத்துக்
 கொள்ளாததினால் என் கண்களினின்று சலதா
 ரைகள் ஓடுகின்றன.

10 தீசாடே.

ஈகூஎ **யெ கோவாவே**, நீர் நீதிபரர், உமது நியா
 ஈகூஅயத்தீர்ப்புக்கள் செவ்வையானவைகள்.—நீர்கட்
 டளையிட்ட சாட்சிப்பிரமாணங்கள் நீதியும் ம
 ஈகூக காசத்தியமுமுள்ளவைகள்.—என் சத்துருக்கள்
 உம்முடைய வாக்குகளை மறந்துவிட்டார்கள்; எ
 ன்பத்திவரைக்கியம் என்னைச் சேதிக்கின்றது.—
 ஈசய உம்முடைய வாக்கு அகிசுத்தமுன்னது: ஆதலால்
 ஈசக அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.—நான் அந்
 பனும் அவமைக்கப்பட்டவனுமாயிருக்கிறேன்:
 ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை மறக்கி
 ஈசஉறதில்லை.—உமது நீதி நித்தியநீதி, உம்முடையவே
 ஈசகூ தஞ் சத்தியம்.—கிலேசமுந் துக்கமும் என்னைப்
 பிடித்தன: ஆனாலும் உமது கட்டளைகள் என்மகிழ்
 ஈசச ச்சி.—உம்முடைய சாட்சிப் பிரமாணங்களின்

நீதி நித்தியம்: எனக்கு ஞானத்தையருளும், அப்
 பொழுது நான் சீவிப்பேன்.

11 கோபு.

நான் பூரண இருதயத்தோடும் ஓலமிடுகிறேன்; ஈசடு
 யெ கோவாவே, எனக்கு உத்தரந்தந்தருளும்:
 நான் உம்முடைய விதிப்பிரமாணங்களைக்காத்
 துக்கொள்வேன்.—நான் உம்மைநோக்கி ஓலமிட் ஈசக
 டேன்; என்னை இரட்சித்தருளும், அப்பொழுது
 நான் உமது சாட்சிப்பிரமாணங்களைக் காத்துக்
 கொள்வேன்.—அருணையத்துக்குமுன் உம்மை ஈசஎ
 நோக்கி ஓலமிட்டே, உமது வாக்குக்குக்காத்திருக்கி
 ரேன்.—நான் உம்முடைய வாக்கைத்தியானிற் ஈசஅ
 கும்படி என்கண்களின்மீடியும் சாமத்துக்குமுன்ன
 மேலிழிக்கும்.—உமது தையயின்படி என்சத்தத் ஈசக
 தைக்கேட்டருளும்: **யெ கோவாவே**, உமது
 நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பித்தருள
 ம்.—தீமையைப்பின்பற்றுகிறவர்கள் சமீபித்துவ ஈடுடு
 ருகிறார்கள்: அவர்கள் உமது வேதத்துக்குத்தாரமாய்
 யிருக்கிறார்கள்.—**யெ கோவாவே**, நீர் சமீபமா ஈடுக
 யிருக்கிறீர்; உம்முடைய கட்டளைகளை எல்லாஞ்
 சத்தியம்.—நீர் உம்முடைய சாட்சிப்பிரமாணங்காடுஉ
 னை நித்தியமாக ஸ்தாபித்தீர், இதை நான் ஆகிமு
 தல் அறிந்திருக்கிறேன்.

12 தேஷ்.

என் உபத்திரவத்தைப்பார்த்து என்னை இரட் ஈடுகூ
 சியும்: உமது வேதத்தை மறக்கமாட்டேன்.—என் ஈடுச
 வழக்கைப்பேசி, உமது வாக்கின்படி என்னை மீட்
 டிக்கொள்ளும்.—துன்மார்க்கர் உம்முடைய விதிப்பாடுடு
 பிரமாணங்களைத்தேடாதிருக்கிறபடியினால், இ
 ரட்சிப்பு அவர்களுக்குத்தாரமாயிருக்கின்றது.—
 யெ கோவாவே, உம்முடைய இரக்கங்கள் ஈடுச
 மிகுதி: உமது நியாயத்தீர்ப்புக்களின் படி என்னை
 உயிர்ப்பித்தருளும்.—என்னைத் துயரப்படுத்துகிற ஈடுஎ
 வர்களும், என்சத்துருக்களும் அநேகர்; ஆனாலும்
 உம்முடைய சாட்சிப்பிரமாணங்களை விட்டுவிட
 கேன்.—துரோகிகள் உம்முடைய வாக்கைக்காத்தாடுஅ
 துக்கொள்ளாததினால், அவர்களைக்கண்டு நான் மி
 கவும் விசனப்பட்டேன்.—**யெ கோவாவே**, ஈடுக
 உம்முடைய விதிப்பிரமாணங்களை நான் ஶீவ்வ
 னவுவிரும்புகிறேனென்று நினைந்தருளும்: உமது
 தையயின்படி என்னை உயிர்ப்பித்தருளும்.—ஆகி
 டொடங்கி உமது வாக்குச் சத்தியமாயிருக்கின்ற
 து: உம்முடைய நீதியின் நியாயத்தீர்ப்புக்களை எல்
 லாம் சதாகாலமும் நிலைநிறும்.

13 ஶீன்.

பிரபுகள் காரணமின்றி என்னைத்தயரப்படுத் ஈசக
 துகிறார்கள்: ஆனாலும் என் இருதயம் உமது வாக்
 குக்குப் பயப்படுகின்றது.—மிகுந்த கொள்ளைப் ஈசஉ
 பொருளைக் கண்டுபிடிக்கிறவனைப்போல் உமது
 வாக்கினால் நான் மகிழுகிறேன்.—நான் பொய் ஈசக

(ஈடு) சங்.ஈயக.யக. (ஈஎ) சங்.யக.ய. நீதி.அ.யக. (ஈகூ) சங்.யக.எ. நீதி.க.க. (ஈகூஉ) உ.தெச.க.க.எ. (ஈகூக) சங்.யக.யக. ரோ.க.யஉ. (ஈகூச) லூக்.க.எஉ. (ஈகூச) எரே.யச.யஎ. (ஈகூஎ) எஸ்ரூ.க.யடு. நிதி.க.க.க. எரே.யஉ. க. தானி.க.எ. (ஈகூக) யோவா.உ.யஎ. (ஈசய) நீதி.க.ய.டு. (ஈசஉ) சங்.யக.க. யோவா.யஎ.யஎ. (ஈசஎ) சங்.டு. க. (ஈசஅ) சங்.சக.க.டு. (ஈடுக) சங்.ஈசடு.யஅ. (ஈடுஉ) லூக்.உ.க.க. (ஈடுக) புல.டு.க. (ஈடுச) க.சாமு.உச. யடு. மீகா.எ.க. (ஈடுடு) யோபு.டு.ச. (ஈடுஎ) சங்.சச.யக. (ஈடுஅ) எசேக்.கூச. (ஈசக) க.சாமு.உச.யக.யச.

யைவெறுத்து, அரோசித்து, உமது வேதத்திற் பிராசுரியப்படுகிறேன்.—உம்முடைய நீதியான நியாயத்தீர்ப்புக்கள் நிமித்தம் ஒருநாளில் வருதரம் உம் ஈசுடுமைவாழ்த்துகிறேன்.—உமது வேதத்திற் பிரியப்படுகிறவர்கள் மிகுந்த சமாதானத்தைப் பெறுகிறார்கள்: அவர்கள் தவறுகிறதில்லை.—யெகோவாவே, உமது இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன், உம்முடைய கட்டளைகளின்படி நடக்கிறேன்.—என் ஆத்தமம் உமது சாட்சிப் பிரமாணங்களைக் காத்துக்கொள்ளுகின்றது; அவைகளை அளவில் மிகவும் பிரியப்படுகிறேன்.—உமதுபோதகங்களையும் உமது சாட்சிப் பிரமாணங்களையும் காத்துக்கொள்ளுகிறேன்: என் வழிகளெல்லாம் உம்முடைய பார்வைக்குமுன்னிருக்கின்றன.

௧௨௩. யெகோவாவே, என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக: உமது வாக்கின்படி எனக்கு ஞானத்தைத் தந்தருளும்.—என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக: உமது வாக்கின்படி என்னை இரட்சித்தருளும்.—நீர் உம்முடைய விதிகளைப் போதிக்கும் பொழுது என் உதவிகளை உம்மை வாழ்த்தும்.—உமது கட்டளைகளெல்லாம் நீதியுள்ளவைகளாயிருப்பதினால், என் நாவு உமது வாக்கைப் பிரஸ்தாபப்படுத்தும்.—௧௨௩. நான் உமது விதிப் பிரமாணங்களைத் தெரிந்து கொண்டபடியினால், உமது கரம் எனக்குத் துணை யாயிருப்பதாக.—யெகோவாவே, நீர் செய்யும் இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; ௧௨௪. உமது வேதம் என்மகிழ்ச்சி.—என் ஆத்தமத்தை உயிர்ப்பித்தருளும், அது உம்மைத் துதிக்கும்; உம்முடைய நியாயத்தீர்ப்புக்கள் எனக்குத் துணையாயிருக்கக்கடவன.—காணாத ஆட்டைப்போல் நான் கலைந்துபோனேன்; அடியேனைத் தேடிக்கொள்ளும்; நான் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்.

௧௨௩. சங்கீதம்.

நிந்தனைப்படுங் காலத்தில் மனஞ் சிந்தனை பண்ணல்.

சோபான சங்கீதம்.

எனக்கு நேரிட்ட ஆபத்தில் யெகோவாவை நோக்கி ஒலமிட்டேன், அவர் என் வாக்கைக் கேட்டருளினார்.—யெகோவாவே, பொய்யருடைய உதவிகளுக்கும், கபடநாவுக்கும் என் பிராணனை விவகியருளும்.—ஓ, கபடநாவே, உனக்கென்ன கொடுக்கப்படும், உனக்கென்ன செய்யப்படும்.—ரிதாமீம் மரத்தனைகளினூட்கூர் மையாக்கப்பட்ட பலவாறுடைய அம்புகள் கிடைக்கும்.—ஐயோ, நான் மேலெக்கிலேவாசமாயிருக்கிறேன், கேதாரின் கூடாரங்களில் தங்குகிறேன்.—சமாதானத்தை வெறுக்கிறவனுடன் என் ஆத்தமம் நெடுங்காலம் வாசம்பண்ணிற்று.—நான் சமாதானமுள்ளவன்: ஆனாலும் நான் பேசுகையில் அவர்கள் யுத்தஞ்செய்யப்பார்க்கிறார்கள்.

யெகோவாவே, என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக: உமது வாக்கின்படி எனக்கு ஞானத்தைத் தந்தருளும்.—என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக: உமது வாக்கின்படி என்னை இரட்சித்தருளும்.—நீர் உம்முடைய விதிகளைப் போதிக்கும் பொழுது என் உதவிகளை உம்மை வாழ்த்தும்.—உமது கட்டளைகளெல்லாம் நீதியுள்ளவைகளாயிருப்பதினால், என் நாவு உமது வாக்கைப் பிரஸ்தாபப்படுத்தும்.—௧௨௩. நான் உமது விதிப் பிரமாணங்களைத் தெரிந்து கொண்டபடியினால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.—யெகோவாவே, நீர் செய்யும் இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; ௧௨௪. உமது வேதம் என்மகிழ்ச்சி.—என் ஆத்தமத்தை உயிர்ப்பித்தருளும், அது உம்மைத் துதிக்கும்; உம்முடைய நியாயத்தீர்ப்புக்கள் எனக்குத் துணையாயிருக்கக்கடவன.—காணாத ஆட்டைப்போல் நான் கலைந்துபோனேன்; அடியேனைத் தேடிக்கொள்ளும்; நான் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்.

௧௨௧. சங்கீதம்.

அடைக்கலம்புகுந்தவர்களை யெகோவா இரட்சிசெய்தல்.

சோபான சங்கீதம்.

எனக்குச் சகாயத்தோன்றும் மலைகளின்மேல் என்கண்களை ஏறிடுவேன்.—வாணத்தையும் பூமியையும் ஞாண்டாக்கின யெகோவாவினினு எனக்குச் சகாயம் வரும்.—அவர் உன்கால் அசையவிடார்: உன்னைக்காக்கிறவர் தூங்கார்.—கேள், இராவேலைக் காப்பவருக்குத் தூக்கமுமில்லை, நித்திரையுமில்லை.—யெகோவாவே உன் இரட்சகர்; உன் வலப்பக்கத்தில் உன் நிழல்.—பகலில்குரியனும், இரவில் சந்திரனும் உன்னைச் சேதப்படுத்தமாட்டார்கள்.—யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக்காப்பார்: அவர் உன் பிராணனை இரட்சிப்பார்.—யெகோவா இன்றுமுதல் என்றும் உன்போக்கையும் உன் வரவையும்காப்பார்.

௧௨௨. சங்கீதம்.

தாவீது சபையை நினைந்து மகிழ்ந்து, அதின் சமாதானத்திற்குப் பிரார்த்தித்தல்.

தாவீது செய்த சோபான சங்கீதம்.

நாம் யெகோவாவின் ஆலயத்துக்குப் போவோம் வாருங்களென்று, அவர்கள் என்னுடன் சொன்ன பொழுது நான் சந்தோஷப்பட்டேன்.—யெருஷலேமே, உன் வாசல்களில் எங்கள் கால் நிற்கும்.—யெருஷலேமே இசையக்கட்டப்பட்ட நகரமாயிருக்கின்றது.—அங்கே யெகோவாவின் வமிசத்தாராகிய கோத்திரத்தார், இராவேலின் சாட்சியாகிய யெகோவாவின் நாமத்தைக் கீர்த்தனம்பண்ணும்படி ஏறிப்போகிறார்கள்.—அங்கே தாவீதின் வமிசத்தாருடைய சிங்காசனங்கள், நியாயாசனங்களாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன.—யெருஷலேமின் சமாதானத்தினிமித்தம் பிரார்த்தனைபண்ணுங்கள்: உன்னில் அன்பு வைத்திருப்பவர்கள் வாழ்வடைவார்கள்.—உன் மதில்களுக்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே செனக்கியமுமிருக்கக்கடவன.—என் சகோதரர் நிமித்தமும், என் தோழர் நிமித்தமும், இப்பொழுது உன்னிலே சமாதானமிருக்கக்கடவதென்று சொல்லுவேன்.—நம்முடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

(௧௨௩) நீதி.௧.௨. ஏசா.௧௨.௩௭. (௧௨௪) ஆதி.௧௧.௩௩. (௧௨௫) நீதி.௧.௨௧. யோச.௨௪.௨௨. நீதி.௧.௨௧. லூக்.௩.௨. (௧௨௬) ஏசா.௧௧.௧. லூக்.௩.௩. க.பேதுரு.௨.௨௩.—(௧௨௩. சங். ௧.) யோனா.௨.௨. (௧௨) ஆதி.௩.௨. எசேக்.௨௭.௩௧. ஆதி.௨.௩.௧. க.சாமு.௨.௩.௧. எரே.௧.௨.௩.௨. (௧௨௧. சங். ௧.) க.சாமு.௨.௧. நீதி.௧.௨௧.௨௪. ஏசா.௨.௭.௧. (௧௨) ஏசா.௨.௩.௧. (௧) சங்.௧௧.௩. ஏசா.௧.௩. வெளி.௭.௩. (௩) உபா.௨.௩. நீதி.௨.௩. நீதி.௧.௧.—(௧௨௨. சங். ௧.) ஏசா.௨.௧. ச.௧.௩.௨. (௧) உ.சாமு.௩.௧. (௪) யாத்.௨.௧.௩. உபா.௩.௩. யாத்.௩.௧.௧. (௧) உபா.௩.௩.௨. கொரி.௩.௩. (௪) சங்.௩.௩. (௧) நிதி.௨.௩.

௩௨௩. சங்கீதம்.

தேவபத்தர் தேவனைத் தஞ்சமெனக்கொள்ளல்.

சோபானசங்கீதம்.

பரமண்டலங்களில் வாசமாயிருப்பவரே, உம் மிடத்தில் என்கண்களைவறிடுகிறேன்.—பாரும், பணிவிடைக்காரருடைய கண்கள் அவர்கள் எசுமானரின் கைகளின்மேலும், பணிவிடைக்காரியின்கண்கள் அவருடைய எசுமானியின் கையின்மேலும் இருப்பதுபோல, எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்குத் தயைசெய்யும்வரைக்கும் அவர்மேல் எங்கள் கண்களுக்குக் கின்றன.—யெகோவாவே, நாங்கள் நித்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறபடியால் எங்கள்மேல் இரங்கும், எங்கள்மேல் இரங்கும்.—செனக்கியமுள்ளவர்களா யிருப்பவர்களுடைய நித்தனையினாலும் அகக்காரிகளுடைய நித்தனையினாலும் எங்கள் ஆத்தமம்மிகவும் நிறைந்திருக்கின்றது.

௩௨௪. சங்கீதம்.

இரட்சையினிமித்தம் யெகோவாவைத்துதித்தல்.

தாவீத செய்த சோபான சங்கீதம்.

மனுஷர் நமக்கு விரோதமாய்எழும்பினபொழுது யெகோவா நமதுபக்கத்திலிராவிட்டால், உ,கெயகோவா நம்முடனிராவிட்டால்,—அவர்கள் குரோதம் கம்மேல்முன கம்மை உயிருடன் விழுங்கி விடுவார்களென்று, இஸரவேலர் இப்பொழுது சொல்லலாம்.—நீர்கள் நம்மேற்புரளும், நீரோடை நம்முடையபிராணன்மேற்பாயும்.—கொந்தளிர்க்கிற நீர்கள் எங்கள் ஆத்தமத்தின்மேற்பாயும்.—நம்மை அவர்கள் பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற யெகோவா வாழ்த்தப்படுவாராக.—நம்முடையபிராணன் வேடருடைய கண்ணிக்குத்தப்பின குருவியைப்போலத்தப்பிற்று: கண்ணிதெறித்தது, காம் தப்பினோம்.—வானத்தையும் பூமியையுஞ் சிருட்டித்த யெகோவா வின் நாமத்தில் நமக்குத்துணையுண்டு.

௩௨௫. சங்கீதம்.

யெகோவாவிடத்தில் அடைக்கலம் புகுந்தவர்கள் பெறும் வாழ்வு.

சோபான சங்கீதம்.

யெகோவாவை நம்புகிறவர்கள் அசையாமல் என்றும்நிலைநிற்கிறசீயோன்மலைக்கொப்பா உயிருப்பார்கள்.—மலைகள் யெருஷலேமைச்சூழ்ந்திருக்கிறதபோல, இன்றுமுதல் என்றும் யெகோவா தம்முடைய சனங்களைச் சூழ்ந்திருப்பார்.—நீதிமான்கள் அநியாயஞ்செய்வதற்குக்கையிடாதபடி, தன்மார்க்கருடையகோல் நீதிமான்களுடைய சத்தரத்தில்நிலைத்திராது.—யெகோவாவே, நல்லவர்களுக்கும் மனநேர்மையுள்ள

வர்களுக்கும் நன்மைசெய்தருளும்.—யெகோவா தங்கள் கோணலானவழியில் சாய்கிறவர்களைத்துன்மார்க்கருடன்கொண்டுபோய்விடுவார்: இஸரவேலுக்கோ சமாதானமுண்டாகும்.

௩௨௬. சங்கீதம்.

பாபேலினின்று விடுதலைபெற்றதினிமித்தம் யெகோவாவைத்துதித்தல்.

சோபான சங்கீதம்.

யெகோவா சீயோனைச்சிறையினின்றுமீட்டபின்பு நாம் சொப்பனம் கண்டவர்கள்போலிருந்தோம்.—அப்பொழுது நம்முடையவாய்க்கைப்பினாலும், நம்முடைய காவு ஆணத்தமுழக்கத்தினாலும் நிறைந்திருந்தன: யெகோவா இவர்கள் நிமித்தம் பெரியகாரியங்களைச் செய்தாரென்று புறத்தேசத்தாருக்குள்ளே சொல்லியிருந்தார்கள்.—யெகோவா எங்கள் நிமித்தம் பெரியகாரியங்களைச்செய்தமெய்; நாம் மகிழ்ந்திருக்கிறோம்.—யெகோவாவே, தெற்கின்சிறு குறுகளைப்போல எங்களுடைய அடிமைத்தனத்தை நீக்கிவிடும்.—கண்ணீரோடே விதைக்கிறவர்கள் ஆரவாரத்தோடே அரிவார்கள்.—விதைக்கூடையை எடுத்து அழுது புறப்படுகிறவன், அரிக்கட்டுனைச்சுமந்து ஆரவாரத்தோடேதிரும்பிவருவானே.

௩௨௭. சங்கீதம்.

தேவனுடைய தயை யெல்லாமென்மைகளுக்கும் நன்மைகளுக்குக்காரணமெனக்காட்டல்.

சலோமோனின் சோபான சங்கீதம்.

யெகோவாலீட்டைக்கட்டாவிட்டால்கட்டகிறவர்களுடைய பிரயாசம்விருதா: யெகோவா நகரத்தைக் காவல்பண்ணாவிட்டால்காவலாளர் விழித்திருப்பதுவீண்.—நீங்கள் அதிகாலையில் எழுந்து, படுக்கத்தாமதித்து, மனக்கவலையுடன்போசனம்பண்ணுவது விருதா: அவரோதம்சூப்பிரியமானவனுக்கு நித்திரை அளிப்பார்.—பாருங்கள், பின்னைகள் யெகோவாவினாலுண்டான சத்தரம், கருப்பத்தின்கனி அவராலுண்டாகிறபலன்.—வாலிப பிராயத்தில்பெற்றபுத்திரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கொப்பாயிருக்கிறார்கள்.—அவைகளால் நிறைந்த அப்புருத்தானியுள்ளவன் வாழ்வுடையவன், அவர்கள் வெட்கமில்லாமல் வாசலில்நின்று சத்துருக்களுடனே பேசுவார்கள்.

௩௨௮. சங்கீதம்.

யெகோவாவிடத்தில் அடைக்கலம்புகுந்தவர்களின் செனக்கியத்தை வகுனித்தல்.

சோபானசங்கீதம்.

யெகோவாவுக்குப்பயந்து அவருடையவழிகளில் நடக்கிறவன்எவனோ, அவன் வாழ்வு

(௩௨௪. சங். ௩.) நீதி.க.யெ. (எ) சங்.க.க.௩. நீதி.க.௫. (அ) ஆதி.க.க.—(௩௨௫. சங். ௩.) நீதி.உ.உ.அ. ஏசா.யெ. ௫. (௫) நீதி.உ.யெ. கலா.க.யெ.க.—(௩௨௬. சங். ௧.) ஒசி.க.யெ.க. யோவே.௩.க. அப்.யெ.௩. (உ) யோபு.அ.உ. (௫) ஏரோ.௩.க.௩.—(௩௨௭. சங். ௨.) ஆதி.௩.யெ.யெ.க. (௩) ஆதி.௩.௩. யோச.உ.ச.௩.ச. உபா.உ.அ.ச. (௫) யோபு. ௫.ச. நீதி.உ.யெ.க.—(௩௨௮. சங்.)

உடையவன்.—நீ உன் கைப்பிரயாசத்தின்பலனை அனுபவிப்பாய்: நீவாழ்வடைவாய், உனக்குநன்மை உண்டாகும்.—உன்மனைவி, வீட்டோரங்களில் காய்க்குந் திராட்சக்கொடிக்கு ஒப்பாவான்: உன்பிள்ளைகள் உன் போசனபீடத்தைச்சுற்றிச் சீதமரக்கன்றுகள் போலிருக்கும்.—பார், யெகோவாவுக்குப் பயப்படுகிற மனுஷன் இப்படியே ஆசீர்வதிக்கப்படுவான்.—யெகோவா சீயோனி னின்ற உன்னை ஆசீர்வதிப்பார்: நீ உன் ஆயுள்பரியந்தம் யெருஷலேமின் நன்மையைக்காண்பாய்.—நீ உன்பிள்ளைகளின் சந்ததியையும், இலரவேலுக்குண்டாகுஞ் சமாதானத்தையும் காண்பாய்.

௩௨௬. சங்கீதம்.

உபத்திரவப்படுகிறவர்களைக் குறித்துப் புலம்பிப் பிரார்த்தித்தல்.

சோபான சங்கீதம்.

என் சிறுவயது தொடங்கிப் பலமுறை அவர்கள் என்னைத்துயரப்படுத்தினார்கள்.—என் சிறுவயது தொடங்கிப் பலமுறை என்னைத்துயரப்படுத்தியும், என்னைமேற்கொள்ளவில்லையென்று இலரவேல் இப்பொழுது சொல்லலாம்.—உழுக்கிறவர்கள் என்முதுகின்மேல் உழுது தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.—யெகோவா நீதியுள்ளவர்: அவர் துன்மார்க்கருடைய கயிறுகளை அறுத்தார்.—சீயோனைவெறுக்கும் யாவரும் வெட்கமடைந்து பின்னிட்டு விடுவார்கள்.—வளருமுன் காய்ந்துபோகிற வீட்டின்மேலுள்ள புல்லுக் கொப்பாவார்களாக.—அதினால் அறுக்கிறவன் தன் கையையும், அரிகளைக்கட்கிறவன் தன் மடியையும் நிரப்பமுடியாது.—வழிப்போக்கர், யெகோவாவின் ஆசீர்வாதம் உங்களுக்குண்டாவதாக்கவென்று, யெகோவாவின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோமென்றுஞ்சொல்லமாட்டார்கள்.

௩௩௩. சங்கீதம்.

யெகோவாவை எதிர்பார்த்தல்.

சோபான சங்கீதம்.

யெகோவாவே, நான் ஆழங்கனி னின்ற உம்மைநோக்கி ஒலமிட்டேன்.—ஆண்டவரே, என்சத்தத்தைக்கேளும்: என்விண்ணப்ப சத்தம் உமதுசெவியிலேறவிடும்.—ஆண்டவராகிய யெகோவாவே, நீர் அக்கிரமத்தை உற்றுப் பார்த்தால் ஆர் நிற்கக்கூடும்.—உமக்குப்பயப்படுமபடிக்கு உம்மிடத்தில் மன்னிப்புண்டு.—நான் யெகோவாவைக்காத்திருக்கிறேன், என் ஆத்தமம் காத்திருக்கின்றது, அவருடைய வாக்கில் நம்பிக்கைவைக்கிறேன்.—விடியற்காலத்தை எதிர்பார்த்தவர்கள் விடியற்காலத்தை அபேட்சிப்ப

திலும், என் ஆத்தமம் ஆண்டவரை அபேட்சிக்கின்றது.—யெகோவாவிடத்தில் தயை எயும்புரணமீட்புமிருக்கிறபடியில், இலரவேல் அவரை நம்புவானாக.—அவர் இலரவேலை அவன் சகல பாவங்களினின்றும் மீட்டுக்கொள்வார்.

௩௩௪. சங்கீதம்.

மனத்தாழ்மையைவருணித்தல்.

தாவீது செய்த சோபான சங்கீதம்.

யெகோவாவே, என் இருதயம் அகங்காரமுன்னதல்ல, என்பார்வை மேட்டிமையுள்ளதல்ல: பெருங்காரியங்களையும் எனக்கெட்டாதவைகளையும் செய்ய நான் துணிகிறதில்லை.—தாயின்முலைமறந்த குழந்தையைப்போல், நான் சாந்தமாய் அமைந்து நடந்தேனே: என் ஆத்தமம் முலைமறந்த குழந்தைக்கொப்பாயிருக்கின்றது.—இலரவேல், இன்றுமுதல் என்றும் யெகோவாவை நம்பிக்கொள்ளக்கடவன்.

௩௩௫. சங்கீதம்.

யெகோவாவைச் சேவிக்கத்தாவீதுமுயன்று பிரார்த்தித்தல்: யெ. தேவன் அவனுக்கு வாக்குத்தத்தஞ் செய்தல்.

சோபான சங்கீதம்.

யெகோவாவே, தாவீதையும் அவனுக்குண்டான சகலகிலேசங்களையும் நீனைந்தருளும்.—யெகோவாவுக்கு ஒருஸ்தானத்தையும், யாக்கோபின் பராக்கிரம தேவனுக்கு ஒருவாசல் தலத்தையும் கண்டடையுங் வரைக்கும்,—என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசியாமலும், என் மஞ்சத்தின்மேல் ஏறாமலும்,—என் கண்ணுக்கு நித்திரையும், என் இமைக்கு உறக்கமும் வரவிடாமலுமிருப்பேனென்று,—யாக்கோபின் பராக்கிரம தேவனாகிய யெகோவாவுக்குச் சங்கற்பஞ்செய்த ஆணையிட்டான்.—பாருங்கள், எப்பிரூத்தாவில் அதின் சமாசாரத்தைக்கேட்டு, யாரின் வெளியில் அதைக்கண்டோம்.—நாம் அவருடைய ஆவாசங்களிற் போவோம்: நாம் அவருடைய பாதபீடத்தில் நமஸ்காரம் பண்ணுவோம்.—யெகோவாவே, நீர் உமது பராக்கிரமம் விளங்கும் பெட்டியுடன் உமது இளைப்பாறும் ஸ்தானத்தில் ஏழுந்தருளும்.—உம்முடைய ஆசாரியர்கள் நீதியென்னும் வஸ்திரந்தரிப்பார்களாக; உமக்குப்பத்தியுள்ளவர்கள் ஆனந்தமுழக்கமிடுவார்களாக.—உமது தாசனாகிய தாவீதின்மித்தம், உம்மால் அபிஷேகம் பெற்றவனிடத்தில் பராமுகமாகாதிரும்.—யெகோவா தாவீதின்மித்தம், உன் உதரத்திற் பிறந்தவனை உன் சிங்காசனத்தின்மேல் ஏற்படுத்துவேன்:—மேலும் உன் யெ

(உ) ஏசா.௩.௩. (க) எசே.௪.௩. (ச) ஆதி.௩.௨௬. யோபு.௪.௨. (௩௨௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௩௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௩௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௩௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௩௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௩௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௩௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௩௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௪௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௪௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௪௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௪௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௪௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௪௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௪௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௪௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௪௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௪௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௫௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௫௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௫௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௫௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௫௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௫௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௫௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௫௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௫௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௫௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௬௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௬௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௬௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௬௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௬௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௬௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௬௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௬௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௬௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௬௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௭௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௭௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௭௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௭௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௭௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௭௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௭௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௭௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௭௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௭௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௮௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௮௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௮௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௮௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௮௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௮௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௮௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௮௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௮௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௮௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௯௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௯௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௯௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௯௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௯௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௯௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௯௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௯௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௯௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௩௯௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௦௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௦௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௦௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௦௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௦௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௦௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௦௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௦௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௦௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௦௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௧௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௧௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௧௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௧௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௧௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௧௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௧௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௧௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௧௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௧௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௨௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௨௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௨௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௨௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௨௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௨௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௨௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௨௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௨௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௨௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௩௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௩௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௩௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௩௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௩௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௩௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௩௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௩௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௩௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௩௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௪௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௪௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௪௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௪௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௪௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௪௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௪௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௪௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௪௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௪௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௫௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௫௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௫௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௫௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௫௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௫௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௫௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௫௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௫௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௫௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௬௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௬௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௬௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௬௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௬௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௬௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௬௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௬௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௬௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௬௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௭௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௭௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௭௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௭௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௭௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௭௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௭௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௭௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௭௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௭௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௮௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௮௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௮௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௮௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௮௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௮௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௮௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௮௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௮௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௮௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௯௦. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௯௧. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௯௨. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௯௩. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௯௪. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௯௫. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௯௬. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௯௭. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௯௮. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௪௯௯. சங். க.) எசே.௪.௨௬. ௧. (௫௦௦. சங். க.) எசே.௪.௨௬. ௧.

சந்தியார் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என்பிரமாணங்களையுங்கைக்கொள்வார்களாகில், அவர்கள் சந்தியாரும் சதாகாலமும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்களென்று மெய்யாணையிட்டார்; அவர் தவறார்.—யெகோவா, சீயோனைத்தெரிந்துகொண்டு அதைத் தமக்கு வாசஸ்தானமாக்க விரும்புகிறார்.—சதாகாலமும் இது என்னினைப்பாறும் ஸ்தானம்: இதை நான் விரும்பினபடியினால் இங்கே வாசம்பண்ணுவேன்.—அதிலுள்ள உணவுப்பொருளை மிகவும் ஆசீர்வதிப்பேன்: அதின் தரித்திரரை ஆகாரத்தினால் திருத்திப்படுத்துவேன்.—அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பென்னும் வஸ்திரத்தைத் தரிப்பேன்: அதிலிருக்கும்பத்தியுள்ளவர்கள் மிகுந்த ஆனந்தமுழக்கமிடுவார்கள்.—அங்கேதாவீதுக்கு ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்: நான் என்னால் அபிஷேகம்பெற்றவனுக்கு ஒரு அவிளக்கை ஏற்படுத்தினேன்.—அவன் சத்துருக்களுக்கு இலச்சையென்னும் வஸ்திரத்தைத் தரிப்பேன்: அவன் கிரீடம் அவன் மேற்சிறக்கும்.

௩௩௩. சங்கீதம்.

பரிசுத்தவான்களின் ஐக்கத்தின் மேன்மையைக் காட்டல்.

தாவீதுசெய்த சோபான சங்கீதம்.

பாருங்கள், சகோதரர் ஐக்கத்துடன் வாசம்பண்ணுவது, எவ்வளவு உத்தமமும் இன்பமுமாயிருக்கின்றது.—அது, ஆரோனின் சிரசின்மேலூற்றப்பட்டு, அவனுடைய தாடியில் வடிந்து, அங்குகளின்மேல் விழுகிற சுகந்ததைலத்தைப்போலவும், எர்மோனின்மேலும் சீயோன்மலைகளின்மேலும் பெய்த பனியைப்போலவும் இருக்கின்றது: அதில் யெகோவா நித்திய சீவனாகிய ஆசீர்வாதத்தைக் கட்டினையிட்டார்.

௩௩௪. சங்கீதம்.

யெகோவாவை உத்திக்கும்படி ஏவல்.

சோபான சங்கீதம்.

கேளுங்கள், இராத்திரிகாலத்தில் யெகோவாவின் ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் பணிவிடைக்காரரே, நீங்கடெல்லாரும் யெகோவாவை வாழ்த்துங்கள்.—பரிசுத்த ஸ்தானத்தில் உங்களைகளை உயர்த்தி, யெகோவாவை வாழ்த்துங்கள்.—வானத்தையும் பூமியையுஞ் சிருட்டித்த யெகோவா சீயோனினின்று உன்னை ஆசீர்வதிப்பாராக.

௩௩௫. சங்கீதம்.

தயையினியித்தம் தேவனைத் துதித்தல்: விக்கிரகங்கள் மாயையெனக்காட்டல்.

யெகோவாவை வாழ்த்துங்கள். யெகோவாவின் நாமத்தை வாழ்த்துங்கள்; யெகோ

வாவின் தாசரே, நீங்கள் அவரை வாழ்த்துங்கள்.—யெகோவாவின் ஆலயத்திலும் நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, யெகோவாவை வாழ்த்துங்கள்.—யெகோவா நல்லவர்; அவர் நாமத்தின் மேல்துதிப்பாடுங்கள்; அதுவேயின்பம்.—யெகோவா தமக்காக யாக்கோபையும், தமக்கு ஒரு விசேஷப்பொருளாக இஸரவேலையுந் தெரிந்து கொண்டார்.—யெகோவா பெரியவர், நம்முடைய ஆண்டவர் சகலதேவர்களிலும் மேலானவர், இதை அறிந்து கொண்டேன்.—வானத்திலும், பூமியிலும், சமுத்திரங்களிலும், சகல பாதலங்களிலும் யெகோவா தமக்கிஷ்டமானவைகளைச் செய்கிறார்.—பூமியின் எல்லையினின்று மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னலையும் உண்டாக்கி, தமது பண்டசாலைகளினின்று காற்றுப் புறப்படப்பண்ணுகிறார்.—அவர், எகிப்திலேமனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுக்களையும் அடித்தார்.—எகிப்தே, யெகோவா உன் மத்தியில் பார்வோன்மேலும், அவனுடைய பணிவிடைக்காரர் யாவர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.—அவர் பெரியசாசிரியாரை அடித்து, —எமோரியருடைய இராசனாகிய சீகோன், பாஷானுடைய இராசனாகிய ஒரு என்னும் பராக்கிரம இராசாக்களையும், காணூனிய இராச்சியத்தார் சமஸ்தரையும் அழித்துவிட்டார்.—அவர்களுடைய தேசத்தைத் தம்முடைய சனங்களாகிய இஸரவேலருக்குச் சந்தரமாக அளித்தார்.—யெகோவாவே, உமது நாமம் நித்தியம்; யெகோவாவே, உம்மைப் பற்றுநினைவு தலைமுறைதோற்றுமுள்ளது.—யெகோவா தமது சனங்களை நியாயம்விசாரிப்பார், தமதுதாசர்மேலிருக்குவார்.—அந்நியதேசத்தாருடைய பொன் வெள்ளிகளினாலாகிய விக்கிரகங்கள் மனுஷருடைய கைக்கிரியை.—அவைகளுக்கு வாயிருந்தும் பேசவில்லை; யுகண்களிருந்துங் காணவில்லை.—காதுகளிருந்துங் கேட்கவில்லை; அவைகளின் வாயிற் சுவாசமில்லை.—அவைகளை உண்டாக்குகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும் அவைகளுக்குப்பாயிருக்கிறார்கள்.—இஸரவேலின் குடும்பம்குத்தாரே, யெகோவாவை வாழ்த்துங்கள்: ஆரோனின் குடும்பத்தாரே, யெகோவாவை வாழ்த்துங்கள்.—லேவியின்குடும்பத்தாரே, யெகோவாவை வாழ்த்துங்கள்: யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, யெகோவாவை வாழ்த்துங்கள்.—யெருஷலேமில்வாசம்பண்ணுகிற யெகோவா சீயோனினின்று வாழ்த்தப்படுவாராக. யெகோவாவை வாழ்த்துங்கள்.

(யசு) உ.நாளா.சு.சக. ஒசி.யக.யெ. (யெ) எசேக்.உக.உக. லூக்.க.எக. க.இரா.யக.கசு. உ.நாளா.உக.எ.—(௩௩௩. சங். க.) ஆதி.யக.அ. எபி.யக.க. (உ) யாத்.கய.உடு.கய. (க) உபா.ச.சஎ. லேவி.உடு.உக. உபா.உஅ.அ.—(௩௩௪. சங். க.) க.நாளா.க.கசு. (உ) க.திமோ.உ.அ.—(௩௩௫. சங். உ.) லூக்.உ.கஎ. (ச) யாத்.யக.டு. உபா.எ.சு.எ. (எ) எரே.ய.யக. யோபு.உஅ.உடு.உசு. சக.ய.யக. யோபு.கஅ.உஉ. (அ) யாத்.யெ.யெ.உக. (க) யாத்.எ. யாத்.யெ. (ய) என்.உக.உச.உடு. (யக) யோசு.யெ.எ. (யக) யாத்.க.யெ. (யசு) உபா.கஉ.கசு.

நா.கூ. சங்கீதம்.

தேவன் பூருவகாலத்தில் செய்த அருளிணியித் தம் அவரைத்துதித்தல்.

யெகோவாதயபாரர், அவருடையதயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—தேவாதிதேவனுடையதயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—கர்த்தாதி கர்த்தருடையதயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—நாமே ஆச்சரியமானகிரியைகளைச் செய்பவருடையதயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—ரூானத்தினால்வான்களைஉண்டாக்கினவருடையதயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—நீர்களுக்கும்மேலே பூமியைப்பரப்பினவருடையதயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—பெரியசுடர்களைஉண்டாக்கினவருடையதயை என்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—பகலையாளும்படி சூரியனைஉண்டாக்கினவருடைய தயை என்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—இரவைஆளும்படிசந்திரனையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினவருடைய தயை என்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—எசிப்தியரை, அவர்களைத்தலைப்பிள்ளைகளை நீக்கி, அடித்தவருடையதயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—அவைகளினின்று இஸரவேலரைப் புறப்படப்பண்ணினவருடைய தயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—வலிமையுள்ளகையினாலும் ஒங்கியபுயத்தினாலும் அப்படிச் செய்தவருடைய தயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—செங்கடலை இருபிரிவாகப் பிரித்தவருடைய தயை என்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—அதின் மத்தியின்வழியாய் இஸரவேலரைக் கடக்கப்பண்ணினவருடைய தயை என்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—பார்வோனையும் அவன்சேனைகளையும் செங்கடலில் அமிழ்த்தினவருடைய தயை என்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—தம்முடையசனங்களைவாழ்வாய் நடத்தினவருடைய தயை என்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—பெரிய இராசாக்களைச்சங்கரித்தவருடைய தயை என்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—பராக்கிரமசாலிகளாகிய இராசாக்களை நாசப்படுத்தினவருடைய தயை என்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—எமோரியருடைய இராசாகிய சீகோனை நாசப்படுத்தினவருடைய தயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—பாவலானின் இராசாவாகி உயயொடுவைநாசப்படுத்தினவருடைய தயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாக அளித்தவருடைய தயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—தமதுநாசாகிய இஸரவேலுக்கு அவைகளைச் சுதந்தரமாக அளித்தவருடைய தயை என்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—நமக்குவந்ததாழ்வில் நம்மேற் சிந்தனைவைத்தவருடைய தயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—நம்முடைய உச்சத்துருக்களினின்று நம்மையிலெடுத்தவருடைய தயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—மாமிசம்எல்லாவற்றிற்கும் ஆகாரத்தைக்கொடுக்கிறவருடைய தயைஎன்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.—வானங்கட்களின் தேவனுடைய தயை என்றுமுள்ளது: ஆதலால் அவரைத்துதியுங்கள்.

நா.எ. சங்கீதம்.

க. பாபேலின் காலத்தில் யூதேயர் தாழ்வடைதல்: எ. ஏதோமியருக்கும் பாபேல் நகரத்தாருக்கும் தண்டனைவருமென்று தீர்க்கதரிசனமுரைத்தல்.

பாபேலின் ஆறுகளருகே நான்கள் இருந்து சீயோனை நினைந்து அழுதோம்.—அதினமத்தியில் அலரிகள்களமேல் நம்முடைய கினனர்களைத் தொங்கவிட்டோம்.—எங்களைச் சிறைப்படுத்தினவர்கள் அங்கே ஒரு பாட்டைக் கேட்டார்கள்; எங்களை உபத்திரவப்படுத்தினவர்கள் இனிய பாட்டைக் கேட்கவிரும்பி, எங்களுக்குச் சீயோனின் பாட்டில் ஒன்று பாடுங்கொன்றார்கள்.—நான்கள் அந்நியதேசத்தில் யெகோவாவின் பாட்டைப்பாடலாமா.—யெருஷலேமே, நான் உன்னை மறந்தால், என்வலதுகை தன் தொழிலை மறக்கும்.—நான் உன்னை நினையாமலும், என் முக்கியமான மகிழ்ச்சியிலும் யெருஷலேமே அகிசாமாய் விரும்பாமலும் நிரந்தரம், என்நாவுமேல் வாயுடன் ஒட்டிக்கொள்வதாக.—யெகோவாவே, யெருஷலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள், அதை இடித்துவிடுங்கள், அஸ்திபாரமடும் இடித்துவிடுங்கொன்றார்கள்.—நாசமடையப்போகிற பாபேலின் குமாரத்தியே, நீ எங்களை நடத்தின பிரகாரம் உன்னை நடத்துகிறவன் வாழ்வுடையவன்.—உன் குழந்தைகளைப்பிடித்துக் கல்லோடே மோதியடிக்கிறவனே வாழ்வுடையவன்.

நா.அ. சங்கீதம்.

தயை சத்தியமென்னும் இவைகளினியித்தம் யெகோவாவைத்துதித்தல்.

தாவீது செய்த சங்கீதம்.

(நா.கூ. சங். க.) உ.நா.எ.உ.ய.உ.க. (உ) உ.பா.ய.ய.எ. (இ) ஆதி.க.க. நீதி.க.ய.க. எரே.இ.க.ய.இ. (சு) ஆதி.க.க. எரே.ய.ய.உ. (எ) ஆதி.க.ய.ச. (அ) ஆதி.க.ய.ச. (ய) யாத்.ய.உ.உ.க. (யக) யாத்.ய.உ.இ.க. (யஉ) யாத்.ச.ச. (யகூ) யாத்.ய.ச.உ.க.உ.உ. (யஇ) யாத்.ய.ச.உ.எ. (யசு) யாத்.ய.கூ.ய.எ. உ.பா.அ.ய.இ. (யஅ) உ.பா.உ.கூ.எ. (யகூ) எண்.உ.க.உ.ய. (உய) எண்.உ.க.கூ. (உக) யோச.ய.உ.க. (உகூ) ஆதி.அ.க. உ.பா.கூ.உ.கூ.—(நா.எ. சங். ச.) எசேச.கூ.உ.ச. (எ) எரே.ச.கூ.எ., புல.ச.உ.உ. எசேச.உ.இ.ய.உ. ஒ.ப.ய., (அ) ஏசா.ய.கூ.க.ச., எரே.இ.ய.உ.ய.இ.உ.கூ. வெளி.ய.அ.சு. (கூ) ஏசா.ய.கூ.ய.ச.—(நா.அ. சங்.)

நான் என் பூரண இருதயத்தோடும் உம்மைத்து
 திப்பேன்: தேவர்களுடைய சமுக்கத்தில் உம்
 உமைத்துதித்துப்பாடுவேன்.-உம்முடைய பரிசுத்
 த ஆயத்தக்குநேரே நமஸ்காரம் பண்ணுவேன்:
 நீர் உமது சகல கீர்த்தியைப்பார்க்கிலும் உமது
 வாக்கை மகிமைப்படுத்திப்படியினால், உமது த
 யையினியித்தமும் உமது சத்தியத்தினியித்தமும்
 உமது நாமத்தைத்துதிப்பேன்.-நான் கூப்பிட்ட
 நாளில் எனக்கு உத்தரநந்தீர், என் ஆத்தமத்தில்
 பெலம் அதிகரிக்க, என்னைப் பலப்படுத்தினீர்.-
 யெகோவாவே, பூமியிலுள்ள சகல இராசாக்
 களும் உமதுவாயின்வாக்குகளைக் கேட்கும்பொ
 முது உம்மைத்துதிப்பார்கள்.—யெகோவா
 வின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள்
 யெகோவாவின் வழிகளில் பாடுவார்கள்.-
 யெகோவா உயர்ந்தவராயிருந்தும் தாழ்ந்தோ
 ரைக்கடாட்சிக்கிறார்: அகங்காரிகளையோ, தூ
 ரத்தில்பார்க்கிறார்.-நான் ஆபத்துக்குள்ளேநடந்
 தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்: என் சத்துரு
 க்களின்கோபத்துக்குவிரோதமாய் உமதுகையை
 ஒங்குவீர், உமது வலக்கரம் என்னை இரட்சிக்
 கும்.-யெகோவா எனக்கேற்றவைகளைச் செ
 ய்து முடிப்பார்: யெகோவாவே, உமது த
 யை என்றுமுள்ளது: உம்முடைய சய கைகள்
 செய்த கிரியைகளைவிட்டுவிடாதிரும்.

நா.க. சங்கீதம்.

க.யெகோவா சருவவியாபகரென்றுணர்ந்தல்:
 யு. சிருஷ்டிகிருத்தியத்தின் ஆச்சரியத்தைவரு
 ணித்தல்: யு. துன்மார்க்கரைப்பயமுறுத்தல்.

பாடகத்தவலவனித்தல்தாவீதுஓப்பித்த சங்கீதம்
 யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்து அ
 றிந்திருக்கிறீர்.—நான் உட்காந்திருப்பதையும் எ
 முந்திருப்பதையும் அறிந்திருக்கிறீர், என் மனோ
 சிந்தனையைவெகுதூரத்தில்நின்ற அறிவீர்.—நீர்
 என்நடையையும் என்படுகையையும் பரிசோ
 திக்கிறீர், என்வழிகளெல்லாம் உமக்கு வழக்க
 மாய்த்தொரியும்.—யெகோவாவே, என்நாவி
 லொருவாக்குத்தோன்றுமுன் அதுமுழுவதையும்
 நீர்அறிகிறீர்.—நீர் எனக்கு முன்னும் பின்னுஞ்
 சூழ்ந்துஉமதுகையைஎன்மேல்வைத்தீர்.—இந்தாயி
 றிவு எனக்கு ஆச்சரியமுள்ளது; அதுஉயரமாயி
 ருப்பதினால்எனக்கெட்டாது.—உம்முடைய ஆ
 விக்கும்றைவாகநான்எங்கேபோவேன்;உமது ச
 முக்கத்துக்குவிலகிஎங்கேஓடுவேன்.-நான்வானத்
 துக்குஏறினாலும்நீர்அங்கே இருப்பீர்: நான்பா
 தாளத்தில் என்படுகையைவிரித்தாலும் ஆ,அதி
 லும் நீர் இருப்பீர்.-நான் அருளுதையத்தின் சி
 ரகுகளிலேறிச் சமுத்திரத்தின்கடையெல்லையிற்
 சென்று வசித்தாலும்,—அங்கேயும் உமதுகை எ

ன்னைநடத்தும், உமதுவலக்கை என்னைப்பிடி
 கும்.—இருள் என்னைமுகையென்றாலும், இராத்
 யிரியும்என்னைச்சுற்றி ஒளியாயிருக்கும்.—இருள் உ
 உமக்கென்னை மறைக்கமாட்டாது; இரவும் பச
 லைப்போலப்பிரகாசிக்கின்றது: இருள் ஒளி இர
 ண்டும் உமக்குச்சரி.—நீர்என்உன்இந்திரியங்களை
 யுருகிறீர்: நீர்என்தாயின்கருப்பத்திலென்னைமு
 டினீர்,—நான், பிரமிக்கத்தக்கஆச்சரியமாக உண்
 டாக்கப்பட்டபடியினால் உம்மைத்துதிப்பேன்:
 உமதுகிரியைகள் அதிகசயமானவைகளைப்பதுஎ
 ன் ஆத்துமாவுக்குப் பிரத்தியட்சமாய் விளங்குகி
 ன்றது.—நான்ஒளிப்பிடத்தில்உண்டாக்கப்பட்ட யு
 டிப்பூமியின்தாழ்ந்தஇடங்களில்விசித்திரமாய் உ
 ருவாக்கப்பட்டபொழுது, என்பின்டம்உமக்கு
 மறைந்திருக்கவில்லை.-உம்முடையகண்கள்என்
 பின்டத்தன்மையைக்கண்டன; என் அவயவங்
 கள் கிரமமாகவளரவளர, அவைகளில் ஒன்றாகி
 லும் உற்பவிக்குமுன் அவைகளைல்லாம் உம்மு
 டையபுத்தகத்தில் எழுதப்பட்டன.-தேவனே, யெ
 உம்முடைய ஆலோசனைகள் எனக்கு எவ்வளவு
 அருமை; அவைகளின் தொகை எவ்வளவு அதி
 கம்.—நான் எண்ணினால்மணலிலும்அதிகம்:நான் ய
 விழிக்கும்பொழுது உம்மோடிருக்கிறேன்.—தேவ
 னே, நீர்துன்மார்க்கரைஅழிப்பீரே: இரத்தப்
 பிரியரே, நீங்கள் என்னைவிட்டுஅகன்றுபோங்க
 ன்.—அவர்கள் உமக்குவிரோதமாக்கப்படவாக்கு உ
 களைப்பேசுகிறீர்கள், உமதுசத்துருக்கள் உமது
 நாமத்தைவீணாய் வழங்குகிறீர்கள்.—உம்முடை உ
 யபகைவரை நான்வெறுக்கிறேன்ல்லவா; உமக்
 குவிரோதமாய் எழும்புகிறவர்களை நான் அரோ
 சிக்கிறேன்ல்லவா.—நான் அவர்களைமுழுமையும்உ
 வெறுத்துஎனக்குச்சத்துருக்களாகப்பாவிக்கிறே
 ன்.—தேவனே, என்னைஆராய்ந்து என் இருத உ
 யத்தை அறிந்துகொள்ளும்: என்னைச்சோதித்து
 என்சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.—துன்மார்க் உ
 சம்என்னிடத்திலுண்டாவென்றுபார்த்துநித்திய
 வழியிலென்னைநடத்தும்.

நா.ச.ய. சங்கீதம்.

சத்துருவின்னு இரட்சை பெறும்படி பிரார்த்
 தித்தல்.
 பாடகத்தவலவனித்தல்தாவீதுஓப்பித்த சங்கீதம்
 யெகோவாவே, துஷ்டனினின்றுஎன்னை
 விடுவித்தருளும்: கொடியவனினின்றுஎன்னைஇ
 ரட்சித்தருளும்.—அவர்கள் தங்கம்மனதில்தர்ச்
 சிந்தனைகளைக்கொண்டெயுத்தஞ் செய்யும்படி நா
 டோறுங்கூடுகிறீர்கள்.—சருப்பத்தைப்போலத்
 தங்கன் நாவைக் கூர்மையாக்குகிறீர்கள்; அவர்
 களுடைய உதடுகளின்கீழேவிரியன்பாம்பின்வி
 ஷ்டிருக்கின்றது.சேலா.—யெகோவாவே, ச

(உ) க.இரா.அ.உ.க.யு. ஏசா.ச.உ.உ.க. (க) சங்.ய.க.க. (க) ஏசா.இ.எ.யி. நீதி.க.க.ச. யா.ச.க. க.பேதுரு.இ.
 இ. (அ) பிவி.க.க. யோபு.யி.க.அ.—(நா.க. சங். க.) ஏரே.யி.உ.க. (உ) உ.இரா.யி.க.உ.எ. மத்.க.ச. யோவா.உ.
 உ.ச.உ.இ. (க) யோபு.க.க.ச. (ச) எபி.ச.யி.க. (க) யோபு.ச.உ.க. (எ) ஏரே.உ.க.உ.ச. யோல.க.க. (அ) ஆமோ.
 க.உ.க.ச. யோபு.உ.க.க. நீதி.யி.க.யி. (யி) யோபு.உ.க.க. தாளி.உ.உ.உ. எபி.ச.யி.க. (யி) யோபு.யி.அ.க.
 பிர.யி.க.க. (யி) ஏசா.யி.க.ச. (உயி) யூதா.யி.க. (உக) உ.நாளா.யி.க.உ. (உக) யோபு.க.க.ச.—(நா.ச.ய. சங். க.)
 ரோ.க.யி.க.

துன்மார்க்கனுடையகையினின்று என்னை இரட் சித்தருளும்; கொடியவனுக்குவிலக்கி என்னைக் காத்தருளும்; அவர்கள் என் நடைகளைக்கவிழ்க் கப்பார்க்கிறார்கள்.—அகங்காரிகள்எனக்குக்கண் ணியையுங்கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார் கள்; வழியருகேவலையைவிரித்துஎனக்குப்பொ றிகளை வைக்கிறார்கள். சேலா.—நான் யெகோ வா வைநோக்கி,நீரேஎன் தேவனென்றேன்: யெகோவாவே, என் விண்ணப்பத்தின் சத் தத்தைக்கேட்டருளும்.—என் ஆண்டவரும் என் இரட்சிப்பின் பலமுமாகிய யெகோவா வே, நீர்யுத்தசமயத்தில் என்நலையைமூடினீர்.— யெகோவாவே, துன்மார்க்கருடைய வாஞ்சை சித்தியாகவிடாதிரும்: அவர்கள் தங்களை மேன்மைபாராட்டாதபடி அவன்தூராலோசனை அனுகூலமாக முடியவிடாதிரும். சேலா.—என் னை வளைந்துகொள்பவர்களுடைய உதிகளின் தோஷம் அவர்கள்தலையையேமூடும்.—நீக்கொள் ளிகள் அவர்கள்மேல்விழக்கடவன: அவர்கள்தி ரும்பவும்எழும்பாதபடி அக்கினியிலும் ஆழமான குழிகளிலுந் தள்ளப்படுவார்களாக.—தீமையான நாவுள்ளவன் பூமியிலே நிலைபெறான்: ஆபத்து, கொடியவனை நாசப்படுத்தும்படி தொடரும்.— யெகோவாவே உபத்திரவப்படுகிறவனுடையவ முக்கைநடத்தி, எளியவனுக்கு நியாயஞ்செய்வா ரென்றறிவேன்.—நீதிமான்கள் உமது நாமத்தை மெய்யாய்த் துதிப்பார்கள்: நேர்மையானவர்கள் உமதுசமுக்கத்தில் வாசம்பண்ணுவார்கள்.

ராசக. சங்கீதம்.

சத்துருவினின்று இரட்சை பெறும்படி தாவீது பிரார்த்தித்தல்.

தாவீதுசெய்த சங்கீதம்.

யெகோவாவே, நான் உம்மைநோக்கி ஒ லமிடுகிறேன்: விரைந்து என்னிடத்தில்வாரும்; நான் உமக்குஒலமிடுகிறபொழுது என்சத்தத்துக் குச்செவிகொடுத்தருளும்.—உமதுசமுக்கத்தில்என் பிரார்த்தனை சுகந்ததாபமாகவும், என்கையேற் பு சாயங்காலத்து நைவேத்தியமாகவுமிருக்கக்க டவன.—யெகோவாவே, என் வாயினிடத் தில் காவலை வையும்; என்உதிகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.—தூர்க்கிரியைகளைச் செய்ப வர்களுடன் நானுந்நூர்க்கிரியைகளைச் செய்யாத படி என் இருதயத்தைத்தடைப்படுத்தும்: நான் அ வர்களுடைய அறுசுவைப்பதார்த்தத்தைப் புசிக் கவிடாதிரும்.—நீதிமானேஎன்னை அடிக்கட்டும்; அது ஒருதையை: அவன் என்னைக்கடிந்துகொள்ள ட்டும்; அது உத்தமஎண்ணெய்,என்தலையைஅது நொறுக்காது: அவர்களுடைய ஆபத்துச் சமயத் தில் நான் பிரார்த்தனைபண்ணுவேன்.—அவர்களு டையநியாயாதிபதிகளம்லைச்சாரல்களில் தள்ளு ண்டார்கள்,என்வாக்குகள் இனியவைகளென்று

கேட்டார்கள்.—நிலத்தின்மேல்ஒருவன்மரத்தை எ வெட்டிப்பிளக்கிறதபோல, நம்முடைய எனும் புகள்மரித்தோர் ஸ்தலவாசலில் சிதறஅடிக்கப்ப ட்டன.—என் ஆண்டவராகிய யெகோவா வே, என்கண்கள் உம்மைநோக்குகின்றன: உம் மை நம்பியிருக்கிறேன்; என்ஆத்தமத்துணையில் லாதிருக்கவிடாதிரும்.—அவர்கள்எனக்குவைத் தகண்ணிகளுக்கும்தூர்க்கருமக்காரருடையபொ றிகளுக்கும் என்னைவிலக்கியருளும்.—துன்மார்க் கர்தங்கள்வலைகளில் அகப்படுவார்களாக,நானே கடந்துபோவேன்.

ராசஉ. சங்கீதம்.

ஆபத்துக்காலத்தில் தாவீது பிரார்த்தித்தல்.

தகையிலிருந்தபொழுது தாவீது செய்த போதக சங் கீதமாகிய பிரார்த்தனை.

நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட் டெக்கூப்பிடுகிறேன்; யெகோவாவை நோக் கிச்சத்தமிட்டுவிண்ணப்பஞ் செய்கிறேன்.—அ வர் சமுக்கத்தில் என் மனச்சஞ்சலத்தை வெளிப் படுத்துகிறேன்; அவர்சமுக்கத்தில் என் ஆபத்தைத் தெரிவிக்கிறேன்.—என் ஆவி துக்கத்தில் அமிழ்ந் தியபொழுது நீர் என்பாதையை அறிந்தீர். நான் நடந்தவழியில் மறைவாக அவர்கள் எனக்குக் கண்ணிவைத்தார்கள்.—நான் என் வலப்புறமா கக் கண்ணைக்கிப்பார்த்தபொழுது என்னை அறி வார் ஒருவருமில்லை:எனக்குப்புகலிடம் இல்லா தொழிந்தது, என் ஆத்தமத்தை விசாரிப்பார் ஒருவருமில்லை.—யெகோவாவே, நான் உம் மைநோக்கி ஒலமிடுகிறேன்;நீரே என்புகலிடம், சீவனுள்ளோருடையதேசத்தில் என்பங்கு என் றேன்.—நானிடம் ஒலத்தைச் சிந்தித்துக்கொள் ளும்;நான் மிகவுந்தாழ்ச்சிப்பட்டேன்:என்னைத் துயரப்படுத்துகிறவர்கள் என்னிலும் பலவான் கள்; ஆதலால் அவர்களினின்று என்னை இரட் சித்தருளும்.—நான் உமது நாமத்தைத்துதிக்கும் படி என் ஆத்தமத்தைச்சிறைச்சாலையினின்றுபு ற்ப்படப்பண்ணும்: நீர் எனக்குநன்மைசெய்யும் பொழுது, நீதிமான்கள் என்னைச்சூழ்ந்துகொள் வார்கள்.

ராசக. சங்கீதம்.

இரட்சைபெறும்படி யெகோவாவைப்பிரார் த்தித்தல்.

தாவீது செய்த சங்கீதம்.

யெகோவாவே, என் பிரார்த்தனையைக்கே ளும், என்விண்ணப்பங்களுக்குச் செவிகொடுத்த ருளும்: உமது சத்தியத்துக்கும் நீதிக்கும் ஏற்க எனக்கு உத்தரந்தந்தருளும்.—சீவனுள்ளோரில் ஒருவனும் உமதுசமுக்கத்தில் குற்றமற்றவரையி ரான்: ஆதலால் உமதடியானை நியாயத்தீர்ப்புக் குட்படுத்தாதிரும்.—சத்துரு என் ஆத்தமாவைத்

(இ) எரே.யி.உ.உ. (அ) உபா.கஉ.உ.உ. நீதி.யெ.யி.க. (யெ) க.இரா.அ.ச.இ.—(ராசக. சங். உ.) வெளி.ரு.அ. வெ ளி.அ.க. க.நீமோ.உ.அ. யாத்.உ.க.க.க. (ச) நீதி.உ.க.ச. (இ) நீதி.க.அ. கலா.ச.க. (எ) உ.கொரி.க.க. (அ) உ.நா ளா.உ.யெ.யெ.—(ராசஉ. சங். உ.) ஏசா.உ.ச.யி.க. (இ) சங்.ச.க.க. சங்.க.க.உ. புல.க.உ.ச.—(ராசக. சங். உ.) யோபு. யி.ச.க. யாத்.க.ச.எ. யோபு.ச.யெ. பிர.எ.உ.யெ. ரோ.க.உ.யெ. கலா.உ.யி.க.

துயரப்படுத்தி, என் லீவனைத்தரையில்வீழும்படி அடித்து, வெகுநேரம் மரித்தோர்போல அந்தகாரத்தில் வாசம்பண்ணும்படிசெய்கிறான்.—அதினால் என்ஆவி துக்கத்தில் அமிழ்ந்திருக்கின்றது; என் இருதயம் எனக்குள்சோர்ந்துபோயிற்று.—பூருவகாலத்தை நினைக்கிறேன்; உமது கிரியை களயாவையுந்தியானிக்கிறேன்; உமதுகைசெய்தகிரியையையச்சிந்திக்கிறேன்.—நான்உமக்குநேராய்க்கைநீட்டுகிறேன்: வறண்டநிலத்தைப்போலஎன்ஆத்தமாமம்மைஅவாவுகின்றது. சேலா.—**யெ கோவாவே**, விரைந்து எனக்குத்தரந்தாரும்: என்ஆவி சோர்ந்துபோகின்றது: உமதுமுகத்தை எனக்கு மறையாகிரும், குழியிலிறங்குகிறவர்களுக்கொப்பாகிறேனே.—நான் உம்மைநம்பியிருக்கிறபடியினால் அதிகாலையில் உமதுதையையுள்ளவாக்கைக்கேட்கப்பண்ணும்; நான் நடக்கவேண்டியவழியை எனக்குத்தெரிவியும்: என்ஆத்தமத்தை உமக்கு நேரேசெலுத்துகிறேன்.—**யெ கோவாவே**, என்சத்துருக்களினின்றது என்னைவிடுவித்தருளும்: நான் உம்மிடத்தில்ஒதுங்குகிறேன்.—**நீரே** என் தேவன், ஆகையால்உமக்கு இஷ்டமானதைசெய்யும்படி எனக்குப்போதித்தருளும்: உம்முடைய தமையுள்ளஆவிசெவ்வையானதேசத்தில்என்னைநடத்துவாராக.—**யெ கோவாவே**, உமதுநாமத்தினியித்தம் என்னை உயிர்ப்பித்தருளும்: உமது நீதியினியித்தம் என்ஆத்தமத்தை ஆபத்தினின்றது விடுவித்தருளும்.—உமதுதையசெய்து என்சத்துருக்களைச்சேதியும், என்ஆத்தமத்தைத் துயரப்படுத்துகிறவர்கள் யாவரையும் நாசப்படுத்தும்: நான் உமதடியான்.

௩௪௪. சங்கீதம்.

இரட்சசையமென்னும்இவைகளினியித்தம் யெ கோவாவைத் துதித்தல்.

தாவீதுசெய்த சங்கீதம்.

என் கைகள் யுத்தஞ்செய்யவும், என் விரல்கள் போர்செய்யவும் பயிலுவிக்குங் கன்மலையர்கிய யெ கோவா வாழ்த்தப்படக்கடவர்.—அவர், என்தயாபரரும்,என்கோட்டையும்,என்உயர்ந்த புகலிடமும், என்னைவிடுவிக்கும் இரட்சகரும், என்கேடகமும், நான் நம்பினவருமாகி என்சனங்களை என்வசப்படுத்துகிறார்.—**யெ கோவாவே**, நீர் மனுஷனைச் சந்திப்பதற்கு அவன் எம்மாத்திரம்; நீர் மனுபுத்திரனை விசாரிப்பதற்கு அவன் எம்மாத்திரம்.—மனுஷன் மாயைக்கொப்பாயிருக்கிறான்: அவன் நாங்கள் ஒழிந்துபோகிற நிழலுக்குச் சமானம்.—**யெ கோவாவே**, நீர் வானங்களைத்தாழ்த்தி இறங்கிவாரும்: நீர் மலைகளைத்தொடர் அவைகள் புகையும்.—மின்னல்களைவிட அவர்களைச் சிதறப்பண்ணும்: உம்முடைய அம்புகளைப்பிரயோகித்து, அவர்களை அழித்துவிடும்.—உயரத்தினின்றது உமது கையை

நீட்டி என்னை விடுவிப்பண்ணி யிருந்த சலத்திற்கும் அந்நியபுத்திரருடைய கைக்கும் என்னைத்தப்புவியும்.—அவர்களுடையவாய்வினைவைகளைப்பேசுகின்றதே,அவர்களுடைய வலக்கை கன்னக்கையாயிருக்கின்றதே.—**தேவனே**, நான் உமக்கு ஒரு புதியபாட்டைப்பாடுவேன்: பத்துநரம்பு வீணையைக்கொண்டஉம்மைத்துதித்துப்பாடுவேன்.—அவர் இராசாக்களின் இரட்சகர்: அவர்தமதுதாசனாகியதாவீதைக்கொடியகட்கத்துக்குத் தப்புவிக்கிறார்.—வினைதைப்பேசும்புகவாயையும், கன்னவலக்கரத்தையுமுடைய அந்நிய புத்திரரின் கையினின்றது என்னை மீட்டுவிடுத்தருளும்.—அப்பொழுதுநம்முடையபுத்திரர் தங்கள் தங்கள் இளம்பருவத்தில் ஒங்கி வளருகிற விருட்சக்கன்றுகளைப்போலிருப்பார்கள்; நம்முடைய புத்திரிகள் மாணிக்கக்காகப் பொளிந்த மூலைக்கற்களுக்கொப்பாவார்கள்.—நம்முடையகள்ளியங்கள் நிரப்பப்பட்டு, நானாவிதபொருள்களைக்கொடுக்கும்: வெளிகளில்நம்முடைய ஆடுகள் ஆயிரம் பதின்மூன்றுமீட்டும்.—நம்முடைய எருதுகள் பலவ்கொண்டு சமைசமக்கும்; அபகரித்தலும்,சிதறஅடித்தலும்,நம்முடையவீதிகளில்அழுகையும் இராதொழியும்.—இவ்வீதமான சீர்பெற்றசனங்கள்வாழ்வுடையவர்கள்: யெ கோவாவைத் தங்களுக்குத் தேவனென்று கொண்ட சனங்கள் வாழ்வுடையவர்கள்.

௩௪௫. சங்கீதம்.

தேவனிடத்தில் அடைக்கலம் புகுந்த சனங்கள் பெறும் நன்மையை வருணித்தல்.

தாவீதுசெய்த ஸ்தோத்திர சங்கீதம்.

இராசனாகிய என் தேவனே, நான் உம்மை மேன்மை பாராட்டுவேன்; சதாநிலங்களிலும் உமது நாமத்தை வாழ்த்துவேன்.—நாடோறும் உம்மைவாழ்த்துவேன்; சதாநிலமும் உமது நாமத்தைத் துதிப்பேன்.—**யெ கோவா** பெரியவர், அவர் மிகவும் புகழ்ப்படத்தக்கவர்; அவருடைய மகத்துவம் புத்திக்கெட்டாது.—தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளைத் துதித்து, உமது வல்லமையுள்ள கிரியைகளை அறிவிப்பார்கள்.—நான் கனம்பொருந்திய உமது மகிமையின் பிரஸ்தாபத்தையும் உமது ஆச்சரியமான கிரியையையும் குறித்துப்பேசுவேன்.—சனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைப் பிரசித்தப்படுத்துவார்கள்: நான் உமதுமகத்துவத்தைவிவரிப்பேன்.—நீர் அருளிய பூரண நன்மையின் ரூபகத்தை அறிவித்து, உமது நீதியைக்குறித்து ஆனந்தமுழக்கமிடுவார்கள்.—**யெ கோவா** கிருமையுள்ளவர், இரக்கம்நிறைந்தவர்; நீடிய பொருமையுள்ளவர், மகாதயாபரர்.—**யெ கோவா** யாவருக்குத் தயாபரர்: அவருடைய இரக்கங்கள் அவருடைய

(ய) நிதி.க.உ.வ. ஏசா.உ.சு.ய.—(௩௪௪.சங்.க.) உ.சாமு.உ.உ.கரு.(க)யோபு.எ.யெ.சங்.அ.ச. எபி.உ.சு.(ச)யோபு.யெ.உ. (இ) ஏசா.சு.ச.க. (அ) மல்.உ.யெ.க. (க) சங்.சய.க. (யெ) சங்.௩௨.அ.க.(யெ)உபா.க.க.உ.சு. சங்.௩௪.கரு.—(௩௪௫. சங். க.) யோபு.க.யெ. ரோ.யெ.க.க. (ச) ஏசா.க.அ.யெ.க. (அ) யாழ்.க.ச.ச.எ. எண்.யெ.யெ. (க) நா.க.ச.எ.

வ கிரியைகளைல்லாவற்றின் மேலுமுள்ளன.—யெ கோவாவே, உமதுகிரியைகளைல்லாம் உம்மைத்துதிக்கின்றன; உம்முடைய பரிசுத்தர்கள் உம்மைவாழ்த்துகிறார்கள்.—மனுபுத்திரருக்கு அவருடையபராக்கிரமங்களையும் அவருடைய இராச்சியத்தின் கணம்பொருந்தியமகிமையையுந் தெரிவிக்கும்படிக்கு,—அவர்கள் உமது இராச்சியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக்கு வகுறித்துப்பேசுவார்கள்.—உமது இராச்சியம் நித்தியமான இராச்சியம், உமதுகர்த்தத்துவம் தலைமுடிசைதொறுமுள்ளது.—யெ கோவா விழுமியவரையுந்தாங்குகிறார், தாழ்த்தப்பட்ட யாவரையுந்தாக்கிவிடுகிறார்.—எல்லாவற்றின் கண்களும் உம்மைக்காத்திருக்கின்றன; நீர்தருந்தசமயத்தில் வக அவைகளுக்கு உணவைக்கொடுக்கிறீர்.—உமதுகையைவிடுத்துச்சகலபிராணிகளின் வாஞ்சையையும்பூரணப்படுத்துகிறீர்.—யெ கோவா தமதுஎல்லாநெறிகளிலும் நீதியுள்ளவர், தமதுசகல வக கிரியைகளிலுந்தயாரார்.—யெ கோவா தம்மை நோக்கிக்கூப்பிட்டு உண்மையாய் வேண்டெல்ல வக செய்கிறயாவருக்குஞ் சமீபமாயிருக்கிறார்.—அவர்கள் தமக்குப்பயப்படுகிறவர்களுடைய மனோவாஞ்சையை நிறைவேற்றுகிறார்: அவர்களிடம் உவ ஓலத்தைக்கேட்டு அவர்களைஇரட்சிப்பார்.—யெ கோவா தம்மிடத்தில் அன்புவைக்கிற யாவரையும்பாதுகாக்கிறார்: துன்மார்க்கர்யாவரையும் உவ அழிப்பார்.—என்வாய் யெ கோவாவைத்துதிக்கும்: சகலபிராணிகளுஞ் சதாகாலமும் அவருடையபரிசுத்தநாமத்தை வாழ்த்தக்கடவன.

ஈசக. சங்கீதம்.

யெ கோவாவை அவருடைய இலட்சணங்கணியித்தந்துதித்தல்.

யெ கோவாவை வாழ்த்துங்கள். என் ஆத்தமாவே, யெ கோவாவை வாழ்த்து.—என்சீவனுள்ளவரைக்கும் யெ கோவாவை வாழ்த்துவேன்: என் பிராணன் இருக்கும் வரைக்கும் என் தேவனைப்பாடுவேன்.—பிரபுகளையும் மனுபுத்திரரையும் நம்பாதிருங்கள், அவர்களால் இரட்சிப்புக்கிடையாத.—அவனுடைய ஆவிநீங்க அவன் மண்ணோடேசேருகிறான்; அந்நாளில் தான் அவன் எண்ணங்கள் அழிந்துபோகின்றன.—யாக்கோபின் தேவனைத்தனக்குத்துணையாகக்கொண்டு, தன் தேவனாகிய யெ கோவாவில் நம்பிக்கைவைக்கிறவன் எவனோ, அவனைவாழ்வுடையவன்.—அவர் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், அவைகளிலுள்ள யாவையுஞ்சிருஷ்டித்தார்: அவர் சதாகாலமுஞ் சத்தியத்தைக்காத்துக்கொள்வார்.—அவர் உபத்திரவப்படுகிறவர்களுக்கு கியாயஞ்செய்கிறார்: பரி

யாயிருக்கிறவர்களுக்கு ஆகாரத்தைக் கொடுக்கிறார். யெ கோவா கட்டுண்டவர்களை விடுவிக்கிறார்.—யெ கோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார்: யெ கோவா தாழ்த்தப்பட்டவர்களைத்தாக்கிவிடுகிறார்: யெ கோவா நீதிமான்களை நேசிக்கிறார்:—யெ கோவா பரதேசிகளை இரட்சிக்கிறார்; அவர் அநாத பிள்ளைக்கும் விதவைக்குந்துணைசெய்கிறார்: துன்மார்க்கருடைய நெறியைக்கவிழ்க்கிறார்.—யெ கோவா சதாகாலங்களிலும், சீயோனே, உன் தேவன், தலைமுறைதொறும் அரசாளுகிறார். யெ கோவாவை வாழ்த்துங்கள்.

ஈசஎ. சங்கீதம்.

யெ கோவாவை அவருடைய கிரியைகணியித்தந்துதித்தல்.

யெ கோவாவை வாழ்த்துங்கள்: நம்முடைய தேவனைத்துதிப்பாவேது உத்தமம்; அது இன்பமுள்ளது; துதியேயோக்கியம்.—யெ கோவா யெருஷலேமைக்கட்டுகிறார்: சிறதாடிக்கப்பட்ட இலரவேலரைக் கூட்டிச்சேர்க்கிறார்.—நாறுங்குண்ட இருதயமுள்ளவர்களைச் சொஸ்தப்படுத்துகிறார், அவர்களுடையகாயங்களைக்கட்டுகிறார்.—அவர்நட்சத்திரங்களைத்தொகையிட்டு, அவைகள் எல்லாவற்றிற்கும் பெரியகிறார்.—நம்முடைய கடவுள் பெரியவர், மகாவல்லமையுள்ளவர்: எல்லையில்லாதபுத்தியுள்ளவர்.—யெ கோவா தாழ்ந்தசிறத்தையுள்ளவர்களை உயர்த்துகிறார்: துன்மார்க்கரைத்தரைமட்டுந்தாழ்த்துகிறார்.—யெ கோவாவைத்துதித்துப்பாடுங்கள்; நம்முடைய தேவனை நோக்கிக் கின்றரத்தைக்கொண்டு துதித்துப்பாடுங்கள்.—அவர்மேகங்களினால் ஆகாயத்தைமூடி, பூமிக்காக மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளிலே புல் தழைக்கப்பண்ணுகிறார்.—அவர்மிருகசீவன்களுக்குக் கதறுகிறகாக்கைக்குஞ்சுகளுக்கும் உணவைக்கொடுக்கிறார்.—அவர்களுக்கிரைகளின் உணவைக்கொடுக்கிறார்: அந்நாடுகளில்பிரியப்பட்டார்.—யெ கோவா தமக்குப்பயந்து தமதுதயையைக்காத்திருப்பவர்கள்மேற்பிரியப்படுகிறார்.—யெருஷலேமே, யெ கோவாவைத்துதி; சீயோனே, உன் தேவனைத்துதி.—அவர் உன்வாசல்களின்தாழ்களைப்பலப்படுத்தி, உன்னிலுள்ள உன்பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.—அவர் உன் எல்லைகளைச் சமாதானப்படுத்துகிறார், அவர் உன்னை உத்தமகோதுமையினால் கிருத்திப்படுத்துகிறார்.—அவர் பூமியில்தமது கட்டுணையை அனுப்புகிறார்: அவர் வாக்குவேகமாய்ச்செல்லுகின்றது.—பஞ்சபோல உறைந்த மழையைவருஷிக்கப்பண்ணுகிறார்: சாம்பலைப்போல உறைந்த பனியைத் தாவுகிறார்.—துணிக்

(யக) சங். ஈசக. வி. க. தீமோ. க. வி. (யஅ) உபா. ச. எ. யோவா. ச. உ. ச.—(ஈசக. சங். க.) சங். ஈசக. (க) ஏசா. உ. உ. (ச) பிர. உ. எ. ஏசா. உ. உ. உ. க. கொரி. உ. க. (இ) எரே. வி. எ. (சு) ஆதி. க. க. வெளி. யச. எ. (அ) மத். க. க. யோவா. க. எ.—க. ஓக். யக. உ. (க) உபா. ய. யஅ. (ய) யாத். யக. வெளி. யக. யக.—(ஈசஎ. சங். உ.) உபா. க. க. (க) ஏசா. க. க. ஓக். ச. யஅ. (ச) ஆதி. யக. இ. ஏசா. ச. ய. உ. க. (இ) க. நாளா. யக. உ. இ. நா. க. க. க. ஏசா. ச. ய. உ. அ. (அ) யோபு. க. அ. உ. இ. உ. க. (க) யோபு. க. அ. ச. க. மத். க. உ. க. (ய) ஒசி. க. எ. (யச) ஏசா. க. ய. எ. யஅ. உபா. க. உ. யச. (யக) யோபு. க. எ. ய. உ. (யக) யோபு. க. எ. க.

கைகளைப்போலக் கண்மழையை அனுப்புகிறார்: அவருடைய சீதளத்திற்குமுன் நிற்கவல்லவன் யெயாவன்.-அவர் தமது வாக்கை அனுப்பி அவைகளை உருகப்பண்ணுகிறார்: அவர் காற்றுவிசும்படியாக செய்யநீர்கள் ஒடுகின்றன.-யாக்கோபுக்குத்தமது வாக்கையும், இஸரவேலுக்குத்தமது விதிகளையும் உய நியாயத்தீர்ப்புக்களையுந் தெரிவிக்கிறார்.—அவர் வேறெந்தச் சந்தியாரையும் அப்படி நடத்தவில்லை: அவர்கள் அவருடைய நியாயத்தீர்ப்புக்களை அறியார்கள். யெகோவாவை வாழ்த்துங்கள்.

ராசுஅ. சங்கீதம்.

யெகோவாவைத் துதிக்கும்படி ஆகாயவிரிவுமுதலியவைகளை ஏவல்.

யெகோவாவை வாழ்த்துங்கள். ஆகாயமண்டலங்களிலுள்ளவைகளே, யெகோவாவை வாழ்த்துங்கள்: உயர்ந்தஸ்தானங்களில் அவரை வாழ்த்துங்கள்.—தூதர்களே, நீங்கள்யாவரும் அவரைவாழ்த்துங்கள்: அவருடையசேனைகளே, நீங்கள்யாவரும் அவரைவாழ்த்துங்கள்.—சந்திர சூரியரே, அவரைவாழ்த்துங்கள்: பிரகாசமுள்ள நட்சத்திரங்களே, நீங்களெல்லாம் அவரை வாழ்த்துங்கள்.—வானங்களின் வானங்களே, ஆகாயங்களுக்குமேலுள்ள சலங்களே, நீங்கள் அவரை வாழ்த்துங்கள்.—அவைகள் யெகோவாவின் நாமத்தைவாழ்த்தக்கடவன: அவர் கட்டளையிட அவைகளைநின்றுகட்டப்பட்டன.—அவைகளைச் சதாகாலமும் நிலைக்கும்படி செய்தார்: மீறக்கூடாதவிதியை அவர் கற்பித்திருக்கிறார்.—பூமியிலுள்ளமகாமச்சங்களே, சகல ஆழங்களே;—அக்கினியே, கண்மழையே, உறைந்தமழையே, நீரணுக்களே, அவர் வாக்கைநிறைவேற்றும் பெருங்காற்றே;—மலைகளே, சகல குன்றுகளே, காய்க்கும் விருட்சங்களே, சகல ஏரஸ்மரங்களே;—காட்டுமிருகங்களே, எல்லா நாட்டுமிருகங்களே, ஊர்வனவே, பறவைகளே;—யுக பூபதிகளே, சமஸ்த பிரசைகளே, பிரபுகளே, பூயெமியிலுள்ளசகல நியாயாதிபதிகளே;—வாலிபரே, கன்னியரே, விருத்தாப்பியரே, இளைஞரே, யெகோவாவை வாழ்த்துங்கள்.—யெகோவாவின் நாமஞ்சிரேஷ்டமானது; அவருடையமகிமை பூமிக்கும் வானத்துக்கும் மேலாகப் பிரகாசிக்கின்றது; ஆதலால் அவர்கள் யெகோவாவின் நாமத்தைவாழ்த்துவார்களாக.—தமதுசமீபத்திலுள்ள சனங்களும் இஸரவேல் சந்தியாரும் மாகிய தம்முடையபரிசுத்தர்கள் யாவருந் துதிக்குவதென்பதே தமதுசனங்களினிமித்தம் உன்னதப்

படுத்தினார். யெகோவாவை வாழ்த்துங்கள். ராசுக். சங்கீதம்.

செய்தினிமித்தம் யெகோவாவைத் துதித்தல். யெகோவாவை வாழ்த்துங்கள். யெகோவாவை நோக்கிப் புதியபாட்டைப்பாடுங்கள்; பரிசுத்தர்களின் சபையில் அவர் துதி இருப்பதாக.—இஸரவேல் தன் சிருஷ்டிகரில் மகிழ்ந்திருப்பானாக: சீயோனின் பிள்ளைகள் தங்கள் இராசாவில் களிகூருவார்களாக.—தீங்குமுலினால் அவர்கள் அவருடைய நாமத்தைத் துதித்து, மேளத்தையுங் கின்னரத்தையுங்கொண்டு அவரைப்பாடுவார்களாக.—யெகோவாதம்முடைய சனங்களின் பிரியப்படுகிறார்: தாழ்ந்த சிந்தையுள்ளவர்களை இரட்சிப்பினால் சிங்காரிப்பார்.—பத்தியுள்ளவர்கள் மகிமையோடே களிகூர்ந்து தங்கள் சயனங்களில் ஆனந்த முழக்கமிடுவார்களாக.—அந்நியதேசத்தாரிடத்தில் பழிவாங்கிச் சனங்களைத் தண்டிக்கும்பொருட்டு,—சங்கிலிகளினால் அவர்கள் இராசாக்களையும், இருப்பு விலங்குகளினால் அவர்கள் மேன்மக்களையுங்கட்டி,—எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பைச் செலுத்தும்படிக்கு அவர்கள் வாயில் தேவனுடைய உயர்ந்த துதியும், அவர்களுடைய கையில் இருபுறமுங் கூரிய கட்டமுமிருக்கும்.—அவருடைய பரிசுத்தவான்கள் யாவரும் இந்தமேன்மையைப்பெறுவார்கள். யெகோவாவை வாழ்த்துங்கள்.

ராடுய. சங்கீதம்.

நானாவிதவாத்தியங்களால் யெகோவாவைத் துதிக்கும்படிவேண்டல்.

யெகோவாவை வாழ்த்துங்கள். தமதுபரிசுத்தஸ்தானத்திலுள்ள தேவனை வாழ்த்துங்கள். அவருடைய வல்லமை விளங்குகிற ஆகாயவிரிவைப்பார்த்து அவரை வாழ்த்துங்கள்.—அவருடைய மகாகிரியைகளினிமித்தம் அவரை வாழ்த்துங்கள்: அவருடைய மாட்சிமைபொருந்திய மகத்துவத்தினிமித்தம் அவரை வாழ்த்துங்கள்.—எக்காளத்தொனியோடே அவரைவாழ்த்துங்கள்: வீணையோடுகின்னரத்தோடும் அவரைவாழ்த்துங்கள்.—மேளத்தோடுந் தீங்குமுலோடும் அவரை வாழ்த்துங்கள்: யாழோடும்நாயகசுரத்தோடும் அவரைவாழ்த்துங்கள்.—ஒசையுள்ள கைத்தாளத்தோடே அவரை வாழ்த்துங்கள்: பேரோசையுள்ள கைத்தாளத்தோடே அவரை வாழ்த்துங்கள்.—சமஸ்த பிராணிகளும் யெகோவாவை வாழ்த்தக்கடவன. யெகோவாவை வாழ்த்துங்கள்.

(யெ) யோபு.௩௭.௩. (யெ) உபா.௩௩.௨,௩,௪. மல்.௪.௪. (உய) ரோ.௩.௧,௨.—(ராசுஅ. சங். ச.) க.இரா.அ.௨௭. உ.கொரி.யெ.௨. ஆதி.க.௭. (ரு) ஆதி.௧.௧,௨,௩. (சு) எரே.௩.௧,௩,௪. (எ) ஏசா.௪.௩.௨. (க) ஏசா.௪.௪.௨௩. (யெ) ஏசா.யெ.௪. (யெ) எபே.௨.௩௭.—(ராசுக். சங். க.) எரே.௪.௨. (உ) யோபு.௩௩.௩. ஏசா.௩.௩. சக.௧.௧. மத்.௨.௧.௪. (ரு) யோபு.௩௩.௩. (சு) எபி.௪.௩. வெளி.௧.௩. உபா.௭.௧,௨.—(ராடுய. சங். உ.) உபா.௩.௨. (சு) யாத்.யெ.௨. ஏசா.௩.௩.௨.

நீ தி மொழி க ள்.

க. அதிகாரம்.

க. தூணுவலியு பொருள்: எ. ஞானத்தைவிளக்க ல்: டி. துன்மார்க்கருக்கு விலகும்படி ஏவல்: உயி. ஞானம் வாய்மலர்தல்: உச. ஞானங்கண்டித்தல்.

ஞானத்தையும் போதகத்தையும் அறிவித்து, விவேகத்துக்கேற்ற வாக்கியங்களைத்தொரிவித்து, —

உ ஞானத்தையும், நீதியையும், நியாயத்தையும், நடுதீர்ப்பையுந் குறித்துப் புத்தியுணர்த்தும் உப

க தேசத்தை அங்கிகரிக்கப்பண்ணி, —பேதையரும் குவிவேகத்தையும், வாலிபருக்கு ஞானத்தையும்

ச ஆலோசனையையும் கொடுப்பதற்கு, —தாவீதின் புத்திரனும், இலரவேலின் இராசாவுமாகிய ச

டு லோமோன்செய்த நீதிமொழிகள். —நீதிமொழியையும், அதின் அருத்தத்தையும், ஞானவான்களின் வாக்கியங்களையும், அவர்களுடைய புதை

க பொருள்களையும் அறியும்பொருட்டு, —புத்திமான் செவியாய்ந்து அறிவில் அதிகரிப்பான்; விவேகநல்ல ஆலோசனையில் தேர்ச்சிபெறுவான்.

எ யெகோவாவைப் பற்றும்பயமே ஞானத்தின் ஆரம்பம்: மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அலட்சியம்பண்ணுகிறார்கள். —என்மகனே, உன் பிதாவின் உபதேசத்தைக்கேள், உன்

அ மாதாவின் போதகத்தைத்தன்னாதே: —அவைகள் உன்சிரசுக்குச்சிறந்தமுடியும், உன்கழுத்துக்குச்சரப்பணியுமாகும்.

யி என்மகனே, பாவிசன் நயத்தைக்காட்டி உன்யகனை ஏவினால் நீ அதற்குச் சம்மதியாதே. —எங்கனோடேவா, நாம் இரத்தஞ்சிந்தும்படி பதங்கியிருப்போம், குற்றமற்றவர்களைக் காரணமின்

யி உறிப்பிடிக்கும்படி ஒளித்திருப்போம்: —பிரேதக்குழியைப்போல உயிரோடு விழுங்குவோம்; குழியிலிறங்குகிறவர்களைப்போல முழுமையும்

யக அவர்களை விழுங்குவோம். —நாம் அருமையான சகலவித பொருள்களையும் கண்டடைவோம், கொள்ளிப்பொருளினால் நம்முடைய வீடுகளை

யி சிரிப்புவோம்: —எங்களுடன் பங்காளியாயிரு; எங்களனைவருக்கும் ஒரே பை இருக்கட்டுமென்

யி டுறு அவர்கள் சொல்வார்களாகில், —என்மகனே, அவர்களோடேவழிநடவாமல் உன்காலே அவர்

யி சுகள் பாதைக்கு விலக்குவாயாக. —அவர்கள் கால் கள் தீங்குசெய்ய ஒடுகின்றன, அவர்கள் இரத்

யி எதஞ்சிந்தவிரைகிறார்கள். —பறவையின் கண்களுக்கு முன்வலைவிரிப்பதுவிருதா. —அவர்களோதங்

கள் இரத்தத்தைச்சிந்துவதற்கே பதிவிரைக்கிறார்கள்; தங்கள் பிராணனைப் பிடிப்பதற்கே ஒளித்திருக்கிறார்கள். —பொருளாசையுள்ள எல்லாருடைய வாய்ப்பும் இதுவே; அது பொருளையுடையவர்களின் உயிரைக்கெடுக்கும்.

ஞானம் வெளியேநின்று கூப்பிடுகின்றது; உயி அது வீதிகளில்நின்று உரத்தசத்தமிடுகின்றது. —அதுபிரதான சந்தைகளில் கூப்பிடுகின்றது, நக உகரவாசலிலே நின்றுகொண்டு, —பேதையரே, எஉஉதுவரைக்கும் அஞ்ஞானத்தை விரும்புவீர்கள்; நிந்தனைக்காரர், எதுவரைக்கும் நிந்தனையிற் சந்தோஷப்படுவீர்கள்; மதியீனரே, எதுவரைக்கும் ஞானத்தை வெறுப்பீர்கள். —என் கண்டி உகத்ததினால் மனந்நிரும்புகள்: கேளுங்கள், என்மனதை வெளிப்படுத்துவேன், என் வாக்குகளை உங்களுக்குத்தொரிவிப்பேன்.

நான் கூப்பிட, நீங்கள் உத்தரந்தரவில்லை; உச நான் என் கையை நீட்ட, ஒருவரும் மதிக்கவில்லை; —என் ஆலோசனையை எல்லாம் அவமதித்தீர் உடுகள், என் கண்டித்ததைக் கேட்க நீங்கள் விரும்பவில்லை: —அகினிமித்தம் உங்கன் ஆபத்துக்காலம் உகதில்நான் நகைப்பேன்; பயம்உங்களுக்குநேரிடும்பொழுதும்; —குறைக்காற்றுப்போல் உங்களுக்குப் பயம்வரும்பொழுதும், சுழல்காற்றுப்போல உங்களுக்கு ஆபத்துநேரிடும்பொழுதும், துக்கமுங்கிலேசமும் உங்கள் மேல்வரும்பொழுதும் நான் பரிசாசம்பண்ணுவேன். —அப்பொழுது அஉஅவர்கள் என்னைநோக்கிலுலமிடுவார்கள், நான் உத்தரங்கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையில் என்னைத்தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்: —அவர்கள் ஞானத்தைவெறுத்தார்கள், உகயெகோவாவைப் பற்றும் பயத்தை விரும்பவில்லை: —என் ஆலோசனையிலொன்றையும் அவர் கூய்கள் விரும்பவில்லை: என் கண்டித்ததை எல்லாம் அலட்சியம்பண்ணினார்கள். —ஆதலால் அவர்கள் கூகதங்கள் தங்கள் கிரியையின் பலனை அனுபவிப்பார்கள், தங்கள் சூழ்ச்சிகளினால் திருத்திப்படுவார்கள். —பேதையரின் மாறுபாடு அவர்களைக் கூஉபொல்லும், மூடரின்நிருவிசரம் அவர்களைநாசப்படுத்தும். —என் வாக்கைக் கேட்கிறவனோ, விக்ககினியின்நிவசித்திருப்பான், ஆபத்தின்பயம் நீங்கி அமைதியாயிருப்பானென்று வசனிக்கின்றது.

உ. அதிகாரம்.

க. ஞானத்தின்பலனை எடுத்துக்காட்டல்: டி. துன்

(க. அதி. ச.) க. இரா.ச.கஉ. அதி.யி.க. அதி.உடு.க. பிர.யெ.க. (டு) சங்.எயு.உ. (எ) யோபு.உயு.உயு. பிர.யெ.யக. (அ) அதி.ச.க. (க) அதி.க.உ.உ. (யி) ஆதி.கக.எ. சங்.க.க. எபே.டு.யக. (யக) எரே.டு.உக. (யஉ) சங்.உயு.க. (யடு) சங்.க.க. சங்.யக.க.க. (யச) ஏசா.டு.க.எ. ரோ.க.யடு. (யக) அதி.யடு.உ.எ. க.திமோ.க.ய. (உய)அதி.யு.க. யோவா.எ.க.எ. (உக)யோவே.உ.உயு. (உச) ஏசா.க.டு.யெ. எரே.எ.யக. சக.எ.யக. (உடு)லூக்.எ.க.ய. (உசு) சங்.உ.ச. (உஎ) அதி.யெ.உ.ச. (உஅ) யோபு.க.டு.யெ. ஏசா.க.யடு. எரே.யக.யக. எசேக்.அ.யு.யி. மீகா.க.ச. சக.எ.யக. யாக்.ச.க. (உக) யோபு.உக.யி.ச. (கய)சங்.யு.க.யக. (கக) யோபு.ச.யு. ஏசா.க.யக. எரே.க.யக. —(உ. அதி.)

மார்க்கரினின்றியிலக்கப்படல்: உய. நன்னெறியில் ஒருகல்.

௭. என்மகனே, ஞானத்திற்கு உன்செவியைச் சாய்த்து, புத்திக்கு உன்மனதை அமையப்பண்ணும் பொருட்டு, -என்வாக்குகளை அங்கிகரித்து, என் கட்டளைகளைச் சிந்தையிலவைத்து, -ஞானத்தை நோக்கிக்கூப்பிட்டு, புத்திக்காகச் சத்தமிட்டு, - வெள்ளியைப்போல அதை நாடி, புதையல்களைப்போல அதைத்தேடி மூயாகில், -அப்பொழுது நீயெய்கோவாவைப் பற்றும் பயமின்ன தென்று உணருவாய், தேவனைப் பற்றும் ஞானத்தைக் கண்டறிவாய். -யெகோவா ஞானத்தைத்தருகிறார்: ஞானமும் புத்தியும் அவர்வாயினின்றி புறப்படுகின்றன. -அவர் நீதிமான்களுக்கு உன்மெய்ஞ்ஞானத்தைவைக்கிறார்: நேர்மையாய் நடக்கிறவர்கள் நீதிநெறிகளைக்கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கேட்கமாயிருக்கிறார். -அவர்தம்முடைய பரிசுத்தசனங்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். -அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நடுத்திர்ப்பையும், எல்லா நன்னெறிகளையும் அறிந்துகொள்வாய்.

௮. ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன்மனதுக்கு இன்பந்தரும்பொழுது, -ஆலோசனை உன்னைக்காப்பாற்றும், புத்தி உன்னைப்பாடுவதுகாக்கும்: -அதினால் நீ தன்மார்க்கருடைய வழிகளும், மாறுபாடுபேசுகிறவர்களுக்கும், -நன்னெறிகளைவிட்டு அந்தகாரநெறிகளில் நடப்பவர்களுக்கும், -நீமைசெய்யவிரும்பித் துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிக்கருகிறவர்களுக்கும், -யெ மாறுபாடுகள் பாதையில் நடக்குங்கொண்டவர்களுக்கும், -அவர்களுக்குத் தப்புவிக்கப்படுவாய். -தன் இனம்பிராயத்திலுள்ள நாயகனைவிட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, -இன் சொற்களைவசனிக்கும் விபசாரியானபரஸ்திரிக் குத்தப்படுவிக்கப்படுவாய். -அவளுடைய வீடே மரணத்துக்கும், அவளுடையபாதைகள் மரித்தோரின்மீடத்திற்குஞ் சாய்கின்றன. -அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவருந்திரும்புகிறதில்லை, அவர்கள் சேவபாதைகளிற்சேரார்கள். -ஆதலால் நீ நல்லோருடைய நெறியில் நடந்து, நீதிமான்களுடைய பாதைகளைக்காத்துக்கொள்வாயாக. -நேர்மையானவர்கள் தேசத்தில் வசிப்பார்கள், பூரண உடசற்குணர் அதில்தங்குவார்கள். -துன்மார்க்கரோ தேசத்தினின்றி செங்கிப்படுவார்கள், துரோகிகள் அதினின்றி பிடுங்கப்படுவார்கள்.

௩. அதிகாரம்.

௧. கட்டளையைப் பேணும்படி. ஏவல்: ௫. யெ

(உ) அதி.ச.உ.க. (ச) அதி.க.யெ. மத்.யெ.ச.ச. (சு) க.இரா.க.க.யெ. யாக்.க.௫. (எ) சங்.அ.ச.யெ. (அ) க.சாமு. உ.க. சங்.க.க.க. (யெ) அதி.க.உ.உ. (யெ) யோவா.க.யெ.உ.யெ. (யெ) எரே.யெ.யெ. ரோ.க.க.உ. (யெ) சங்.அ.உ.௫. (யெ) மல்.உ.யெ.யெ. (யெ) அதி.௫.க. (யெ) அதி.எ.உ.எ. (உ.க) சங்.க.எ.உ.க. (உ.உ) யோபு.யெ.யெ. சங்.க.எ. உ.அ. - (க. அதி. க.) உபா.அ.க. (உ) சங்.யெ.க.க.௫. (க) யாத்.யெ.க. உபா.க.அ. எரே.யெ.க. உ.கொரி.க.க. (ச) சங்.யெ.க.யெ. லூக்.உ.௫. அப்.உ.ச.ச. ரோ.யெ.யெ. (௫) சங்.க.எ.க.௫. எரே.க.உ.க. (ச) க.நானா.உ.அ.க. எரே.யெ.உ.க. (எ) ரோ.யெ.யெ. யோபு.க.க. (அ) யோபு.உ.க.உ.ச. (க) யாத்.உ.உ.உ.க. உபா.உ.க.உ., மல்.க.யெ. லூக்.யெ.யெ. (யெ) உபா.உ.அ.அ. (யெ) யோபு.௫.யெ. சங்.க.ச.யெ. எபி.யெ.௫.க. வெளி.க.யெ. (யெ) உபா.அ.௫. (யெ) அதி.அ.க.ச.க.௫. (யெ) யோபு.உ.அ.யெ. சங்.யெ.யெ. அதி.அ.யெ.யெ. (யெ) மத்.யெ.ச.ச. (யெ) அதி.அ.யெ.அ. க.தீமோ.ச.அ. (யெ) மத்.யெ.உ.க.க.யெ. (யெ) ஆதி.உ.க.

கோவாவை விசுவாசிக்க வேண்டுமெனல்: எ. தேவனைச் சேவிக்கும்படி புத்திசொல்லல்: யெ. தேவன் செய்யுள் தண்டனைக்கு அமையும்படி சொல்லல்: யெ. ஞானத்தினால்வரும் லாபத்தைக்காட்டல்: உ.க. அஞ்ஞானத்தின்பலனைத் தெரிவித்தல்: உ.எ. பல உபதேசங்களை யுணர்த்தல்.

என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக்காக்கக்கடவது. -அவைகள் உன் குறெநொள்களையும், தீர்க்காயுளையும், சமாதானத்தையும் வருத்திக்கச்செய்யும். -தயையுஞ் சத்தியமும் உன்னைவிடாதபடி அவைகளை உன் கழுத்தில் பூண்டுகொள்; உன் இருதயபீடத்தில் அவைகளை எழுதிக்கொள். -அதினால் தேவனுடைய பார்வையிலும், மனுஷனுடைய பார்வையிலும் தயையும் புகழும்பெறுவாய்.

நீ உன் பூரண இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிரு; உன்சமயத்தியைச்சாராதே. -உன் வழிகள் எல்லாவற்றிலும் அவரை அறிந்துகொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்தவார்.

நீ உன்னை ஞானியென்று மதியாதே: யெகோவாவுக்குப் பயந்து தீமையை விட்டுவிடு. -அது உன் தொப்புளுக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு நிணமுமாகும். -உன்பொருளினாலும், உன்வினைவெல்லாவற்றிலுமுள்ள முத்தப்பலனினாலும் யெகோவாவைக்கணம்பண்ண. -அப்பொழுது உன்களஞ்சியங்கள் பூரணப்படும், உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டிருக்கும்.

என்மகனே, யெகோவா செய்யுள் தண்டனைமைய அற்பமாயெண்ணாதே; அவர் கடிந்துகொள்ளும்பொழுது தளர்ந்துபோகாதே. -பிதாவானவன் தான் நேசிக்கிற புத்திரனைத்தண்டிக்கிறதுபோல, யெகோவாவுள் தாம் நேசிக்கிற எவனையுள் தண்டிக்கிறார்.

ஞானத்தைக்கண்டடைந்த மனுஷனும் புத்தியெ பெற்ற மனுஷனும் வாழ்வுடையவர்கள். -அதின் யெவர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும் உத்தமம், அதின் லாபம் அபரஞ்சியிலுஞ்சிரேஷ்டம். -அது யெமுத்துக்களைப்பார்க்கிலும் விலையெறப்பெற்றது: நீவிரும்பும் எந்தப்பொருள்களும் அதற்கொப்பல்ல. -அதின் வலக்கையில் தீர்க்காயுளும், இயெகடக்கையில் செவ்வமுக் கணமுயிருக்கின்றன. -அதின் வழிகள் இனியவழிகள், அதின்பாதை யெகனெல்லாஞ்சமாதானமுள்ளன. -அது தன்னை அயெடைந்தவர்களுக்குச் சேவவிருட்சம்: அதைப்பற்றிக்கொள்ளும்யாவரும் வாழ்வுடையவர்கள். -

யக யெகாவா ஞானத்தினாலே பூயியை அஸ்தி பாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை உண் உய டாக்கினார்.—அவருடைய ஞானத்தினால் ஆழங்கள் பிரிக்கப்படுகின்றன, அதினால் ஆகாயம் ப னியைச் சொரிகின்றது.

௨௧ என்மகனே, இவைகள் உன்பார்வைக்கு ம ரையவிடாதிரு.மெய்ஞ்ஞானத்தையும் நல்ல ஆ ௨௨ லோசனையையுங்காத்துக்கொள்.—அவைகள் உன் மனதுக்குச் சீவனும், உன்கழுத்துக்கு அலங்கார ௨௩ முமாகும்.—நீ பயமின்றிவழியில் நடப்பாய், உன் ௨௪ காலிடருது.—நீ படுக்கும் பொழுது பயப்படாய்: ௨௫ நீ படுப்பாய், உன் நித்திரையினிதாரும்.—சடிதி யில் ஆபத்துவரும் பொழுதும், துன்மார்க்கருக்கு அழிவுநேரிடும் பொழுதும் நீ அஞ்சவேண்டாம்.— ௨௬ யெகாவாவே உன் நம்பிக்கை, உன்காலகை கண்ணிக்கு விலக்குவார்.

௨௭ நன்மை செய்வதற்கு உனக்குக்கைப்பெலமி ருக்கையில், பாத்திரனுக்கு அதைச் செய்யாதொ ௨௮ ழியாதே.—உன்னிடத்தில் பொருள் இருக்கையி ல், போய்த்திரும்பிவா, நாளைக்குத் தருவேனெ ௨௯ ன்று உன் அயலானுக்குச் சொல்லாதே.—பயமின் றி உன் சமீபத்தில் வாசம் பண்ணுகிற உன் அயலா னுக்கு விரோதமாகத் தீங்கு செய்ய நினையாதே. ௩௦ ஒருவன் உனக்குத்தீங்கு செய்யாதிருக்க, கார ணமின்றி அவனோடே வழக்காடவேண்டாம்.

௩௧ கொடியவன் மேற்பொழுமைகொள்ளாதே, அவ னுடைய நெறிகளில் ஒன்றையுந்தெரிந்துகொ ௩௨ ள்ளாதே.—நெறிதவறினவன் யெகாவாவுக் கு அரோசியமானவன்: அவருடைய இரகசிய ஆலோசனை நீதிமான் கனோடேயிருக்கின்றது.

௩௩ துன்மார்க்கருடைய வீட்டிலே யெகாவா வின் சாபயிருக்கின்றது: நீதிமான் கருடையவா ௩௪ சஸ்தவத்தையே அவர் ஆசீர்வதிக்கிறார்.—இகழ் வோரை அவர் இகழுக்கிறார்: தாழ்மையுள்ளவர்க ளுக்கோ தையைச் சிறார்.—ஞானவான்கள் கனத் தைச் சுதந்தரிப்பார்கள்: கனவீனமோ மதிக்கேட ரை உயர்த்துகின்றது.

ச. அதிகாரம்.

௧. சலோமோன்புத்திபோதித்தல்: ௩. தான் பெற் றரால் போதிக்கப்பட்டதைக் குறித்தல்: ௩௪. பாவிகளினின்று விலகும் படி ஏவல்: ௨௩. சா வதானமாயிருக்கவேண்டுமெனல்.

பின்னகனே, நீங்கள் பிதாவின் போதகத்தைக் கேளுங்கள், புத்தியைப்பெறும்படி சிந்தித்துக் கொள்ளுங்கள்.—நான் உங்களுக்கு நற்போதகத் தைத் தருகிறேன், என் பிரமாணத்தைத் தள்ளாதி ௩ ருங்கள்.—நான் என் பிதாவுக்கு இளமையும் என் மாதாவின் பார்வைக்கு மிகவும் அருமையுமான

பின்னாயிரந்தேன்.—அவர் என்னை நோக்கி, நீ உன் சிந்தையில் என் வாக்குகளைக்காத்துக்கொள்: என் கட்டளைகளைக்கைக்கொண்டு சீவித்திரு.— நீ ஞானத்தைச் சம்பாதித்துக்கொள், புத்தியைச் ச ம்பாதித்துக்கொள்: அதைமறவாதே; என்வா யின் வாக்குகளை விட்டுவிலகாதே.—அதைவிடா ௬ தே; அது உன்னைக்காக்கும்; அதின்மேற் பிரிய மாயிரு, அப்பொழுது அது உன்னைக்காப்பாற் ௭ றும்.—ஞானமே முக்கியம்; ஞானத்தைச் ச ம பாதித்துக்கொள்: உனக்குவரும் இலாபங்கள் யா வற்றோடும் புத்தியையுஞ்சம்பாதித்துக்கொள்.— அதைமேன்மைபாராட்டு, அப்பொழுது அது உன் ௮ னைமேன்மைப்படுத்தும், நீ அதை அணைத்துக் கொண்டால் அது உன்னைக்கண் பண்ணும்.—அ ௯ து உன் தலைக்குச் சென்றாயிபுஷணமாகும்: அது ஒரு அலங்கார கிரீடத்தை உனக்குத்தருமென்று சொல்லி எனக்குப்போதித்தார்.—என் மகனே, ௧௦ கேள், என் வாக்குகளை ஏற்றுக்கொள்; அதினால் உன் ஆயுளின் வருஷங்கள் அதிகமாகும்.—ஞானத் ௧௧ தின் மார்க்கத்தை நான் உனக்குப்போதிக்கிறேன்; செவ்வையான பாதைகளில் உன்னை நடத்துகி ௧௨ ரேன்.—அவைகளில் நீ நடக்கும் பொழுது உன் ௧௩ நடை நெருங்கலாகாது; ஓடினாலும் இடறமாட் டாய்.—போதகத்தை உறுதியாய்ப்பற்றிக்கொள்; ௧௪ அதை விட்டுவிடாதே: அதைக்காத்துக்கொள்; அ துவே உன் சீவன்.

துன்மார்க்கருடைய பாதையிற் பிரவேசியா ய்ச தே, தீயருடைய வழியில் நடவாதே.—அதற்கு ௧௫ விலகிவிடு, அதை அணுகாதே, அதற்கு விலகிப் போய்விடு.—அவர்கள் தூர்க்கிரியை செய்தாலொ ௧௬ யுழிய நித்திரைகொள்ளார்கள்; அவர்கள் யாவரை யாகிலும் விழப்பண்ணி திருந்தால் அவர்களுக்கு நித்திரைவராது.—அவர்கள் பாவத்தின் ஆகாரத் ௧௭ தைப்புகிக்கிறார்கள், கொடுமை யின்றிராட்சரசத் தைக்குடிக்கிறார்கள்.—நீதிமான் கருடைய பாதை ௧௮ மத்தியானம் வரைக்கும் அதிகமதிகமாய்வளர்ந்து பிரகாசிக்கிற ஒளியைப்போலிருக்கின்றது.— துன்மார்க்கருடைய பாதையோ, இருளைப்போ ௧௯ லிருக்கின்றது: தாங்கள் இடறுவது இன்னதின லென்றறியார்கள்.

என்மகனே, என் வாக்குகளைச் சிந்தித்துக்கொ ௨௦ ன்; என் வாக்கியங்களுக்குச் செவ்வையச்சாய்.—அ ௨௧ வைகள் உன்பார்வைக்கு விலகவிடாதே; உன் இருதயத்துக்குள் அவைகளைக்காத்துக்கொள்.— அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைக ௨௨ ன்சீவனும், அவர்களுடைய சருவாங்கத்துக்குஞ் சொஸ்தமுமாகும்.

சீவன்தோன்றுகிற உன் இருதயத்தை மிகவுஞ் ௨௩

(யக) அதி.அ.௨௭. ஏரே.௩௧.யெ. (௨௩) ஆதி.௧.௩. உபா.௩௩.௨௮. யோபு.௩௬.௨௮. (௨௪) லேவி.௨௬.௬. சங்.௩. ௩. (௨௫) சங்.௧௬.௩. (௨௭) ரோ.யெ.௧. கலா.௬.யி.(௨௮) லேவி.யெ.யெ. உபா.௨௪.யெ. (௩௦) ரோ.யெ.யெ. (௩௧) சங்.௧௭.௧. சங்.௭.௩.௩. அதி.௨௪.௨. (௩௨) சங்.௨௫.யெ. (௩௩) லேவி.௨௬.யெ. சங்.௧௭.௨.௨. சக.௩.௪. மல்.௨.௨. சங்.௧.௩. (௩௪) யாக்க.௧. க.பேதுரு.௩.௩.—(ச. அதி. ௧.) சங்.௩௪.யெ. அதி.௧.௮. (௪) க.நாளா.௨.௧.௧. க.நாளா. ௨.௮.௬. ஏபே.௬.௪. (௬) உ.தெச.௨.யெ. (௭) மத்.யெ.௪.௪. லூக்.யெ.௪.௨. (௮) க.சாமு.௨.௧.யெ. (யெ) சங்.௧௬.யெ.யெ. (யெ) சங்.௧.௧. அதி.௧.யெ.யெ. (யெ) சங்.௩௬.௪. ஏசா.௩.௭.௨.யெ. (யெ) மத்.௩.யெ.௪.௮. பிர.௨.யெ. ௨.சாமு.௨.௧.௪. (யெ) க.சாமு.௨.௧. யோபு.யெ.௩.௬. ஏசா.௩.௬.யெ. ஏரே.௨.௬.யெ. யோவா.யெ.௩.௬.

உச சாக்கிரதையோடே காத்துக்கொள்.—வாயின்தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் உடு மாறுபாட்டை உனக்குத்தாரப்படுத்து.—உன் கண்கள் நேராய்நோக்கக்கடவான், உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே பார்க்கக்கடவன.—உச உன்கால்நடக்கும்வழியை உற்றுப்பார், அப்பொஉஎழுது உன் நடைகள்யாவும் ஸ்திரப்படும்.—வலப்புறமாவது இடப்புறமாவது சாயாதே: நீமைக்கு உன்காலில்க்கிவிடு.

௫. அதிகாரம்.

க. சலோமோன்புத்திபோதித்தல்: கூ. வேசையை விலக்கவேண்டிமெனல்: ஸடு. விவாகத்ததைப்பு கழ்தல்: உஉ. துன்மார்க்கர் பாவத்தினால் நாசமடைதல்.

௭ என்மகனே, என் ஞானத்தைச் சிந்தித்துக்கொண்டு, என்புத்திக்குச்செவிசாய்.—அப்பொழுது நீ விவேகத்தைப்பேணிக்கொள்வாய். உன்னுதடுகள் அறிவைக்காத்துக்கொள்ளும்.

௬ பரஸ்திரியின் உதடுகள்தேன்கூடுபோலொழுகும், அவளுடையவாய் எண்ணெயிலும்மிருது.—முடிவில் அவள் எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங்கருக்குள்ள கட்டகம்போலக்கூர்மையுமாவாள்.—அவளுடைய காலடிகள் மரணத்துக்கிறங்குகின்றன; அவளுடைய நடைகள் நரகத்தைப்பற்றுக்கின்றன.—நீ சீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு, அவளுடைய உபாய நடைகள் வேற்றுமைகொள்ளும், அவைகளை அறியமுடியாது.—ஆதலால் பின்னாகனே, இப்பொழுது எனக்குச்செவிகொடுத்து, என்வாயின் வாக்குகளை விட்டுநீங்காதிருங்கள்.—அவளுக்கு உன்பாதையைத் தாரப்படுத்து, அவளுடைய விட்டின் வாசலைக்கிட்டிச்சேராதே.—சேர்ந்தால் உன் கனம் மற்றவர்களுக்கும், உன் ஆயுளின் காலம் கொடியவர்களுக்குக் கொடுக்கப்படும்.—அந்நியர் உன்பொருளினால்திருத்திபுறவார்கள்; உன்பிரயாசத்தின்பலன் அந்நியருடைய விட்டிலேயிக சேரும்.—முடிவுகாலத்தில் உன் மாமிசமுஞ்சரீர உம முங்கெடும்பொழுது நீபுலம்பி, ஐயோ, போதகத்தை நான் ஏன் வெறுத்தேன், என்மனம், கண்டணையை ஏன் அலட்சியம்பண்ணிற்று.—என்போதகரின்வாக்கை, நான் ஏன் கேட்டுநடக்கவில்லை, எனக்குப் போதித்தவர்களுக்கு நான் ஏன் ஏன் செவியைச்சாய்க்கவில்லை.—சபைக்குள்ளுஞ்சுங்கத்துக்குள்ளுக் கொஞ்சக்குறைய எல்லாத்தீமைகளிலும் அகப்பட்டேன் என்பாய்.

௫ உன்தொட்டியிலுள்ள சலத்தைபும், கிணற்றிலுயுகுறுகிற சலத்தையும் பாணஞ்செய்.—உன்னுடைய ஊற்றுக்கள் வெளியிலும், நீரோடைகள் வீதிகளிலும் பாயக்கடவன.—அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கு மாத்திரமே உரியவைகளாயிருக்கவேண்டும்.—உன்னு

டைய ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக: உன் இளம்பிராயத்திலுள்ள மனனையியுடன் சந்தோஷப்படு.—பெண்மான் போற்றியிராமும், காட்டாடுபோய்குலச்செளந்தரியமுமுள்ளவளாகிய அவளுடைய அன்பு எப்பொழுதும் உன்னைத்திருத்திப்படுத்துவதாக; அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் மகிழ்ச்சியாயிரு.—என்மகனே, பரஸ்திரிய உயினால் உன்மனம் கவரப்படவேண்டியதென்ன, அந்நிய ஸ்திரியின் மார்க்பைத் தழுவவேண்டியதென்ன.—மனுஷனுடைய வழிகள் யெகோஉசவாயின் பார்வைக்கு முன்னிருக்கின்றன. அவர் அவனுடைய வழிகளெல்லாவற்றையுஞ்சீர்தூக்கிப்பார்க்கிறார்.

துன்மார்க்கன் தன் அக்கிரமங்களினாலேபிடிக்க உகப்படுவான், தன் பாவக்கயிறுகளினாலேகட்டப்படுவான்.—அவன் புத்தி கேளாமல் தன் அறியா உகமையின் மிகுதியினாலே வழிதப்பினபடியினால் இறந்துபோவான்.

௬ பிணைநின்றலும் சோம்பேறியாயிருத்தலும் தகாதெனவிலக்கல்: ஸஉ. துன்மார்க்கரைக்கண்டித்தல்: ஸக. வெறுக்கத்தரும் ஏழுவியுயங்கனியை யெனக்காட்டல்: உஓ. கட்டளைபேணுவதாயமென்றுரைத்தல்: உடு. பரதாரகமனத்தினால் வருங்கேடுரைத்தல்.

௭ என்மகனே, உன் சிநேகிதனுக்குப்பிணைப்பட்டே, அந்நியனுடைய காரியத்திலேகையிட்டால்,—உன்வாயின் வாக்குகளாகிய கண்ணியில் அகப்பட்டாய், உன்வாயின் வாக்குகளால் பிடிக்கப்பட்டாய்.—ஆதலால் என்மகனே, ஒன்றுசெய், உன் சிநேகிதனுடையகையில் அகப்படும்பொழுது,—உன் கண்ணுக்கு நித்திரையும் உன் கண்ணிமைக்குத்தாக்கமும்வரவிடாமல் உன் சிநேகிதனிடத்தில் போய் உன்னைத்தாழ்த்தி அவனை வருந்திக்கேள்.—வெளிமானும் பறவையும் வேட்டைக்காரனுடையகைக்குத்தப்புவதுபோல நீ உன்னை விடுவப்பாயாக.

சோம்பேறியே, நீ ஏறும்பிடத்திற்போய் அதின் வழிகளைப்பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.—அதற்கு நாயன், அதிபதி, பிரபு ஒருவரும் இல்லாதிருந்தும்,—கோடைகாலத்தில்தனது ஆகாரத்தைச் சேகரித்துக்கொள்ளும், அறுப்புக்காலத்தில் தானியத்தைச்சேர்க்கும்.—சோம்பேறியே, நீ எதுவரைக்கும் படுப்பாய்; எப்பொழுது நித்திரை விட்டெழும்புவாய்.—இன்னும் கொஞ்ச நித்திரைகொள்ளப்போகிறேன், சற்றுத்தூக்கப்போகிறேன், கைகட்டிக்கொண்டு நித்திரை கொள்வேனென்றால்,—வழிப்போக்களைப்போல உன்வறுமையும், ஆயுதமணிந்தவனைப்போல உன்குறைபாடும்வரும்.

பீவியாவின் மனிதனாகிய ஒருதுன்மார்க்கன் ஸஉ

(உஎ) உபா.௫.கஉ. யோசு.க.எ. ஏசா.ச.ஸக. ரோ.ஸஉ.க.—(௫) அதி. உ. மல்.உ.எ. (க) அதி.உ.ஸ. சங்.௫.உ.க. (ச) பிர.எ.உச. எபி.ச.ஸஉ. (ஸஉ) அதி.க.உ.௫.உக. (ஸஅ) மல்.உ.ஸ. (ஸக) உன்.உ.க. (உஸ) அதி.எ.௫. (உக) உ.நாளா.ஸக.க. யோபு.கக.ச. ஏரே.ஸக.ஸ. ஒசி.எ.உ. எபி.ச.ஸக. (உஉ) சங்.க.ஸடு. (உக) யோபு.கக. ஸஉ.—(சு. அதி. க.) அதி.ஸக.ஸடு. அதி.ஸ.எ.ஸஅ. (ச) சவ்.ககஉ.ச. (சு) யோபு.ஸஉ.எ. (க) அதி.உச.கக.கச.

வக கடுஞ்சொற்களைச் சொல்விவருகிறான்.—அவன் தன் கண்களால் சைகை செய்கிறான், தன்கால்களினாலே குறிப்பிக்கிறான், தன்விரல்களினால் உயச ணர்ந்துகிறான்.—அவன் இருதயத்திலே கொடுமையுண்டு, இடைவிடாதபடி தூராலோசனைப்பட்டு கிணுகிறான்; அவன் வழக்கை இறைக்கிறான்.—ஆதலால் சமீபத்தில் அவனுக்கு ஆபத்துவரும்; சகாயமின்றிச் சமீபத்தில் நாசமடைவான்.

வக ஆறுவிஷயங்களை யெகோவா வெறுக்கிறார்: ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.—யெ அகந்தையானபார்வை, பொய்நாவு, குற்றமற்ற விஅ வர்களுடைய இரத்தத்தைச் சிந்துங்கைகள்,—தூராலோசனைகளைப் பிணக்கும் இருதயம், நீங்கு வக செய்வதற்கு விரைந்தோடுங்கால்,—பொய்சொல்லும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்விரோதத்தை இறைப்பவன் என்பவைகளே.

உயி என்னானே, உன்பிதாவின் கட்டையைக்காத்துக்கொள், உன்மாதாவின் பிரமாணத்தைவிட்டு உக விடாதே.—அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்தின்மேல்கட்டு, உன்கழுத்தில் அவைகளை உனை அணிந்துகொள்.—நீ நடக்கும்பொழுது அது உனக்கு வழிகாட்டியாகும்; நீ படுக்கும்பொழுது உன்னைக்காப்பாற்றும்; நீ விழும்பொழுது அது உன்னை மேலே சம்பாஷிக்கும்.—துன்மார்க்கஸ்திரிக்கும், இன்சொற்சொல்லும் நாவையுடைய பரஸ்திரிக்கும் உன்னை விலக்கிக்காப்ப உச தற்கு,—கட்டினையே விளக்கு; நியாயப்பிரமாணமே வெளிச்சம்; போதகத்தின் கட்டையே சீவ உடுமார்க்கம்.—நீ உன் இருதயத்தில் அவன்செனந்தரியத்தை இச்சியாதே; அவன் தன் கண்ணிமைகளினால் உன்னைப்பிடிக்கவிடாதே.—வேசையினிமித்தம் ஒருதண்டப்படும் இரக்கவரும்: விபசாரியானவன் விவையுயர்ந்த பிராணனைவேட்டையா உள்கிறான்.—ஒருவன் தன் வஸ்திரம் வெந்துபோகாமல் தன் மடியில் அக்கினியை வைக்கமுடியு உயமா.—ஒருவன் தன்காலில்சடாமல் தழுவின்மேல் உக உலாவலாமா.—பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவனைத் தொகுகிற எவனுக்கு குற்றமற்றவனாயிரான்.—கள்ளன் பசிவருகிறபொழுது திருடினாலும், சனங்கன் அகக வனை இகழார்கள்.—அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழமுடங்கு பிரதியாகக்கொடுப்பான்.—தன் வீட்டிலுள்ள பொருளைல்லாக் கொடுப்பான்.—கஉ ஸ்திரியுடனே விபசாரம் பண்ணுகிற புருஷன் மதியீனனே: அவன் தன்பிராணனைத்தானே நாகக சப்படுத்துகிறான்.—வாதையையும் இலக்கையை யும் அடைவான்; அவன் நித்தை துடைக்கப்பகூட மாட்டாது.—ஸ்திரியைப்பற்றும் எரிச்சல் புருஷனுக்குக்குரோதம் வருவீக்கும்: ஆதலால் அவன் பழிவாங்கும்நாளில் இரங்கமாட்டான்.—

அவன் எந்தமீட்கும்பொருளையும் வாங்கான்; நீ கடு அநேகம் பொருள்களைக்கொடுத்தாலும் சந்தோஷப்படான்.

எ. அதிகாரம்.

க. சலோமோன் புத்தி போதித்தல்: சு. வேசையின் கடைகையைக்குறித்தல்: உச. அவனைவிட்டு விவருவதுமிக அவசியமெனக்காட்டல்.

என் மகனே, என் வாக்குகளைக்காத்துக்கொள், என் கட்டளைகளை உன் சிந்தையில்வை.—என் கட்டளைகளைக்கைக்கொள்; சீவத்திரு; என்பிரமாணத்தை உன் கண்மணியைப்போலக்காத்துக்கொள்.—அவைகளை உன் விரல்களிலேகட்டிப்பகொள், உன்னிருதயப்பத்திரத்தில் அவைகளை எழுது.—இன்சொற்களை வசனக்கும் அந்நியனாகிய பரஸ்திரிக்கு உன்னைவிலக்கும்படிக்கு,—நூணத்தைகோக்கி, நீ என் சகோதரியென்று சொல்லு; புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தானென்று பெயரிடு.

நான் என்வீட்டின் பலகணி அருகே நின்று அதின் வழியாய்ப் பார்த்தபொழுது,—பேதையர்களைப்பார்த்து, வாலிபருக்குள்ளே புத்தியினவாலிப நெருவனைக்கண்டேன்.—சாயங்காலத்தில் கருகுமாலையில் இருளும் இரவுநொடங்கினபொழுது,—அவன் விபசாரியினுடைய வீட்டின் மூலைக்குச்சமீபமாகத் தெருவிற்பென்று, அவருடைய வீட்டுவழியே கடந்துபோகையில்,—ருதுள்ளஸ்திரிவேசையின் வேஷந்தரித்துக்கொண்டு அவனுக்கு எதிர்ப்பட்டான்.—அவன் கலகமும் அடங்காமையுமுள்ளவன்; அவருடையகால் அவன்வீட்டிலேதரியாது.—சிலவேளை வெளியிலிருப்பான், உச சிலவேளைவீதியிலிருப்பான், சந்திகள்தோறும் எதிர்பார்த்து நிற்பான்.—அந்த ஸ்திரி அவனைத்தமருவி முத்தஞ்செய்து, முகம் காணாமல் அவனை கோக்கி,—இன்றுநான் ஸ்தோத்திரபலிகளையிட்டுசுடி, என் சங்கற்பங்களை நிறைவேற்றினேன்.—நான் உன்னைச்சந்திக்கும்படி புறப்பட்டு, உன் முகத்தைத்தேடித்தேடிக்கண்டு கொண்டேன்.—நான் விசித்திர வஸ்திரங்களினாலும், எகிப்துதேசத்து விசித்திரமன் மெல்லிய புடவையினாலும் என்கட்டிலைச்சிங்காரித்தேன்.—வெள்ளைப்போளத்தினாலுஞ் சந்தனத்தினாலும் கறுவாலினாலும் என் சயனத்துக்குவாசனை ஊட்டினேன்.—என் புருஷன் வீட்டிலேயில்லை, அவன் தூரப்பிரயாணம்போய்விட்டான்.—பணப்பையைத் தன் கையிலேகொண்டுபோனான், அவன் அமாவாசியிலே வீட்டுக்குத் திரும்பிவருவான்.—நீவா, விடியற்கா உயலம்வரைக்குஞ் சம்போகத்தினால் திருத்தியடைவோம்: சம்போகத்தினால் பூரித்துக்கொள்வோமென்று சொல்லி, தன்யிருதியான இனியசொற்களினால் அவனைத்தன்வுசப்படுத்தினான், தன்னு

(வக) யோபு. ௩௩. ௩௨. சங். ௩௩. ௩௩. (யச) மீகா. ௨. ௧. (யடு) எரே. ௩௩. ௩௩. உ. நாளா. ௩௩. ௩௩. (யஎ) சங். ௩௩. ௩௨. சங். ௩௩. ௩௩. (யஅ) ஆதி. ௩. ௩. (யசா. ௩. ௩. ரோ. ௩. ௩. (யக) சங். ௩௨. ௩௨. (உய) ஆதி. ௩. ௩. எபே. ௩. ௩. (உச) சங். ௩௩. ௩. சங். ௩௩. ௩. (உடு) மத். ௩. ௩. (உசா) அதி. ௩. ௩. ஆதி. ௩. ௩. எசே. ௩. ௩. ௩. (கக) யாத். ௩. ௩. ௩. (கஉ) ஆதி. ௩. ௩.—(எ. அதி. ௩.) லேவி. ௩. ௩. (எசா. ௩. ௩. உபா. ௩. ௩. (க) யோபு. ௩. ௩. ௩. (யக) க. நீமோ. ௩. ௩. (யச) எசா. ௩. ௩. (உச) சங். ௩. ௩.



தகனின்மதுரவாக்கினால் அவனை வசீகரம்பண்
 ௨௨ னினான்.—உடனே அவன் அவளுக்குப் பின்
 சென்றான், ஒருமாடு அடிக்கப்படுமபடி செல்வ
 துபோலவும், ஒருவன்விலங்கிடப்பட்டுமூடன்
 ௨௩ பெறுந்தண்டணக்குப்போவதுபோலவும்,—ஒரு
 குருவி தன் பிராணனை நாசப்படுத்துங் கண்
 னியை அறியாமல் அதில்விழும்படி விரைவது
 போலவும், அம்பு தன்னீரலைப் பிளக்கும்வரைக்
 கும் அவளுக்குப்பின்செல்லுகிறான்.

௨௪ ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொ
 டுங்கள், என்வாயின் வாக்குகளைச் சிந்தித்துக்
 ௨௫ கொள்ளுங்கள்.—அவன் அநேகரைக் காயப்ப
 தெத்தி விழுத்தினான்: பலவான்கள் அநேகரைக்
 ௨௬ கொலைசெய்தான்.—அவன் வீடே பாதாளத்துக்கு
 வழி, அது மரித்தோர்ஸ்தலங்களுக்குக் கொண்
 ௨௭ டிபோய்விடும்.—ஆதலால் உன் இருதயம் அவன்
 வழியிலே சாயவிடாதே, நீ அவளுடைய பாதை
 யில் அலைந்து திரியாதே.

அ. அதிகாரம்.

௧. ஞானத்தின் கீர்த்தியையும் மேன்மையையும்
 காட்டல்: ௨௨. ஞானத்திலேபரக்கிரமமுஞ்
 செல்வமும் வருமெனவுரைத்தல்: ௨௨. ஞானம்
 அநாதியென விளக்கல்: ௩௨. ஞானத்தினால் வ
 ருஞ் சென்கியத்ததை வருணித்தல்.

ஞானம் கூப்பிக்கெறிதில்லையோ; புத்தி சத்தமி
 ௨ கெறிதில்லையோ.—அது வழியருகேயுள்ள உயர்ந்
 த ஸ்தானங்களிலும், நாற்சந்திகளிலும் நிற்கின்
 ௩ தது.—அதுநகரத்தின் பிரவேசவாசுந்தவடிவில்
 ௪ நின்று சத்தமிடுகின்றது.—மனுஷரே, உங்களை
 நோக்கிக் கூப்பிக்கெறிதேன்; மனுபுத்திரருக்கே
 ௫ நான்சத்தமிடுகிறேன்.—அஞ்ஞானிகளே, ஞானத்
 தை யுணர்ந்துகொள்ளுங்கள்: பேதையரே, புத்
 ௬ தியுள்ள சிந்தையைத்தேடுங்கள்.—கேளுங்கள்;
 நான் உயர்ந்தபொருளைப்பேசுவேன்; என்னுத
 ௭ டுகள்செவ்வையான காரியங்களை வசனீக்கும்.—
 என்வால் சத்தியத்தைவிளக்கும்; தீமை என்னுத
 ௮ டுகளுக்கு அரோசியமாயிருக்கின்றது.—என்வா
 யின் எல்லாவாக்குகளும் நீதிக்கேற்றவைகள்; அ
 ௯ வைகளில் புரட்டுமெவ்பரிதமுமில்லை.—அவைக
 ளெல்லாம்புத்தியுள்ளவனுக்குவிளக்கம், ஞானத்
 ௧0 தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தம்.—வெள்ளி
 யையல்ல என் உபதேசத்தையும், தங்கத்தையல்
 லஞானத்தையும்அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.—
 ௧௧ ஞானம் முத்துக்களிலும்உத்தமம்;வாஞ்சிக்கப்ப
 ௧2 மெம்பொருள்களும்அதற்கொப்பல்ல.—ஞான
 மாகிய நான் ஆராய்ச்சியோடே வாசம்பண்ணி,
 ௧3 நல்லாலோசனையின் அறிவைக் கண்டுகொள்ளு
 ௧4 கிறேன்.—தீமையை வெறுப்பது யெகோவா
 ௧5 வை பற்றும்பயம்: அகங்காரத்தையும், அகந்
 தையையும், துள்ளெறியையும்,புரட்டுமவையை

யும்நான்வெறுக்கிறேன்.—ஆலோசனையும்மெய்ஞ்
 ௧6 ஞானமும் என்னுடையவைகள்: நானே புத்தி;
 ௧7 பெலம் என்னுடையது.—என்மூலமாக இராசாக் யடு
 கள் அரசாளுகிறார்கள், பிரபுகள் நீதியைத்திட்
 ௧8 டப்படுத்துகிறார்கள்.—அதிகாரிகளும், பிரபுக யச
 ௧9 ளும், பூயியிலுள்ள சகலநியாயாதிபதிகளும் என்
 ளால் ஆளுகைசெய்தவருகிறார்கள்.—என்னைவி
 ௨0 எரும்புகிறவர்களை நான் விரும்புகிறேன்; அதிகா
 ௨1 லையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக்கண்
 டடைவார்கள்.—ஐசுவரியமும், கனமும், ஒழி யு
 ௨2 யாத பொருளும், நீதியும் என்னோடேயிருக்கின்
 ௨3 றன.—என்பலன் பொன்னிலுந் தங்கத்திலும் அ
 யுக தியுத்தமம்; விசேஷித்த வெள்ளியைப் பார்க்கி
 ௨4 லும் என் ஆதாயம் உத்தமம்.—என்னை விரும்புகி
 ௨5 உறவர்கள் பொருளைச் சுதந்தரிக்கும்படி,—அவர்க
 ௨6 ளை நீதியின் வழியிலும் நியாயபாதைக்குள்
 ௨7 ளும்நடத்துகிறேன், அவர்களுடையகஞ்சியங்
 ௨8 களைநிரப்புகிறேன்.—யெகோவாதமதுகிரியை ௨௨
 ௨9 களுக்குமுன் என்னை அவர் வழியிரும்பமாகக்
 ௩0 கொண்டிருந்தார்.—அநாதிசாலந்தொடங்கிப்பூயி ௨௩
 ௩1 உண்டாகுமுன் நான் அபிஷேகம் பெற்றேன்.—
 ௩2 சலம்பிறைந்த ஊற்றின்கண்களும், ஆழங்களும் ௨௪
 ௩3 இல்லாத காலத்தில் நான் சனிப்பிக்கப்பட்
 ௩4 டேன்.—மலைகள் நிலபெறுவதற்கும், குன்று ௨௫
 ௩5 கள் உண்டாவதற்குமுன்னும்,—பூயியும், அதின் ௨௬
 ௩6 வெளிகளும்,பூயியிலுள்ள மண்ணின் முதன்மை
 யான அணுவும் சிருஷ்டிக்கப்படாத காலத்தில்
 ௩7 நான் தோன்றியிருந்தேன்.—அவர்ஆகாய மண்ட ௨௭
 ௩8 லங்களை ஸ்தாபித்தசமயத்தில் நான் அங்கேயிருந்
 ௩9 தேன்: அவர் சமுத்திரத்துக்குக் கரையைஏற்படு
 ௪0 த்தி,—உயரத்திலுள்ளமேகங்களைஸ்தாபித்து, சமு ௨௮
 ௪1 த்திரத்தின் ஊற்றின்கண்களை அடைத்து,—சமுத் ௨௯
 ௪2 திரசலந் தம்முடைய விதியை மீறாதபடி அவ்வி
 தியைக்கட்டலையிட்டிப் பூயியின் அஸ்திபாரங்
 ௪3 களை நிலப்படுத்தியகாலத்தில்,—நான்அவருகே ௩௦
 ௪4 தொழிற்காரனாயிருந்தேன்: நானேயும் அவருக்
 ௪5 குப்பிரியமுள்ளவனாகி, நித்தமும் அவர் சமுக்
 ௪6 தில் மகிழ்ந்திருந்தேன்.—அவருடைய பூமண்ட ௩௧
 ௪7 லத்திலுள்ள வாசஸ்தானங்களிலே சந்தோஷப்
 ௪8 பட்டு,மனுபுத்திரருடனேகளிகூர்ந்திருந்தேன்.—
 ௪9 ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் ௩௨
 ௫0 செவிகொடுங்கள்: என் வழிகளைக்காத்து நடக்
 ௫1 கிறவர்கள் வாழ்வுடையவர்கள்.—நீங்கள் போ ௩௩
 ௫2 தகத்தைக்கேட்டு, ஞானவான்களாவீர்களாக, அ
 ௫3 தை விட்டுவிடகாதிருங்கள்.—என் வாசற்படி ௩௪
 ௫4 யில்நானேயும்விழித்திருந்து, என்கதவுநிலையரு
 ௫5 கோத்திருந்து, எனக்குச்செவிகொடுக்கிறமனு
 ௫6 ஷன் வாழ்வுடையவன்.—என்னைக்கண்டடைகி ௩௫
 ௫7 றவன்சீவனைக்கண்டடைகிறான்,யெகோவா
 ௫8 விந்தையைப்பெற்றுக்கொள்ளுவான்.—எனக் ௩௬

(௨௧) பிர.௧.௨. (௨௫) நி.௧.௨௬. (௨௬) அ.௨.௨. (௨௭) அ.௨.௨. (௨௮) அ.௨.௨. (௨௯) அ.௨.௨. (௩௦) யோபு. ௨.௨. (௩௧) சங்.௧. (௩௨) பிர.௧.௨. (௩௩) தானி. ௨.௨. (௩௪) ரோ. ௧.௧. (௩௫) க.சா.மு. ௨.௧. (௩௬) சங்.௧. (௩௭) யோவா. ௧.௧. (௩௮) மத். ௧.௧. (௩௯) அ.௨.௨. (௪௦) யோவா. ௧.௧. (௪௧) சங்.௨. (௪௨) யோபு. ௧.௧. (௪௩) ஆதி. ௧.௧. (௪௪) யோபு. ௧.௧. (௪௫) எரோ. ௧.௨. (௪௬) யோபு. ௧.௧. (௪௭) யோவா. ௧.௧. (௪௮) மத். ௧. (௪௯) கொலோ. ௧.௧. (௫௦) சங்.௧. (௫௧) லூக். ௧.௨.

கு விரோதமாகப்பாவஞ்செய்கிறவனே அவன் தன் பிராணனைச் சேதப்படுத்துகிறான்: என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறார்களென்று சொல்லுகின்றது.

கூ. அதிகாரம்.

க. ஞானம் விருந்துக்கழைத்தல்: எ. உபதேசஞ் சொல்லல்: டிக. அஞ்ஞானத்தின் இலட்சணமும் பலனுயின்னதென்றுரைத்தல்.

ஞானம் தன் வீட்டைக்கட்டித் தன் ஏழுதூண் களைத் தொழிற்படுத்திற்று.—அது புஷ்டியான செந்துக்களை அடித்து, திராட்சரசத்தைக்கலந்து வைத்து, தன்போசன பீடத்தை ஆயத்தப்படுத்திற்று.—அதுதன்பணிவிடைக்காரிகளை அனுப்பி நகரத்தின் உயர்ந்தஸ்தானங்களினின்று கூப்பிட்டு,—பேதை எவனோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன்.—புத்தியீனனேநோக்கி, நீ வந்து என் ஆகாரத்தைப் போசனம்பண்ணு, நான் கலந்துவைத்ததிராட்சரசத்தைப்பானம்பண்ணு,— நீ அஞ்ஞானிகளைவிட்டுச் சிவித்து, போதகத்தின் வழியில் நட,—நிந்தனைக்காரனைக்கண்டிக்கிறவன் இலச்சைபெறுவான்: துன்மார்க்கனைக்கண்டிக்கிறவன் தன்னைக்கறைப்படுத்துவான்.— நிந்தனைக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னை வெறுப்பான்: ஞானமுள்ளவனைக்கடித்துகொள், அவன்உன்னைநேசிப்பான்.—ஞானவானுக்குப்போதி, அவன் ஞானத்திலே தேறுவான்: நீதிமானுக்குப்போதி, அவன் ஞானவிருத்தியடைவான்.—யெ கோவாயைப் பற்றும் பயம் ஞானத்தின் ஆரம்பம்: பரிசுத்தரைப்பற்றும் அறிவு ஞானம்.—என்னால் உன் ஆயுள் நான்கன்பெருகும், உன் ஆயுளின்வருஷங்கள்விருத்தியாகும்.— உடீ ஞானியானால் உணக்காக ஞானியாவாய்: நீ நிந்தனைசெய்தால் நீயே அதை அனுபவிப்பாயென்று சொல்லுகின்றது.

கக மதியற்றஸ்திரி கலகமும், அவிலேகமும், ஓய் என்றும் அறியாதவளாகி,—நகரத்தின் உயர்ந்தஸ்தானத்திலுள்ள தன் வீட்டுவாசலருகே ஆசனத்திலிருந்து,—செவ்வையாய் நடக்கும் வழிபடுக போக்கரைநோக்கி,—பேதை எவனோ அவன் இவ்விடத்திலே வரக்கடவன்:—புத்தியீனனே நோக்கி, சோர நீர்கள் மதரமுள்ளன, அந்தரங்கத்தின் ஆகாரம் சுவையுள்ளதென்றுசொல்லிச் கூப்பிடுகிறான்.—அவ்விடத்தில் மரித்தோர் இருக்கிறார்களென்றும், அவளுடைய விருந்தாளிகள் நகரத்தின் ஆயுள்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான் என்றான்.

டி. அதிகாரம்.

இது முதல் இருபத்தைந்தாம் அதிகாரம் வரைக்

கும் நீதிசெறிகளுக்கேற்றப் புத்திகளைச் சொல்லல்.

சுலோமோனின் நீதிமொழிகள். ஞானமுள்ள புத்திரன் தன் பிதாவைச் சந்தோஷப்படுத்துகிறான்: மூடபுத்திரனே தன் மாதாவுக்குவிசனம்.— நீதானபொக்கிஷங்கள் உதவுவதில்லை: நீதியோ மரணத்துக்குத் தப்புவில்கும்.—யெ கோவாய் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்: துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.—சோம்பல் கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்: பிரயாசியின் கையோ செல்வத்தைத்தரும்.—கோடைகாலத்தில் சேர்க்கிற புத்திரன் விவேகமுள்ளவன்: அறுப்புக்காலத்தில் தூங்குகிறபுத்திரனே இலச்சைக்குக்காரணம்.—ஆசிரவாதங்கள் நீதிமானுடைய சிரசின்மேலேதங்கும்: கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.—நீதிமானுடைய நாமம் ஞாபகத்திலிருந்து வாழ்த்தப்படும்: துன்மார்க்கனுடைய நாமமோ அழுகிப்போம்.—ஞானசிந்தையுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்வான்: வாயாடும் மூட்டுளேவிழுவான்.—நேர்மையாய் நடக்கிறவன் பயமின்றி நடப்பான்: தாறுமாறான வழிகளில் நடக்கிறவனே, அறியப்படுவான்.—கண்சாடை காட்டுகிறவன் துக்கத்தைவருவிப்பான்: வாயாடும் மூடன் விழுவான்.—நீதிமானுடையவாய்சிவையுற்று: கொடுமையோ துன்மார்க்கனுடையவாயை அடைக்கும்.—பகைவிரோதங்களை மூட்டும்: உடீ நேசமோ சகல மீதுதல்களையு மூடும்.—புத்தியானுடைய உதடுகளில் ஞானம் விளங்கும்: மூடனுடைய முதுகுக்கு ஆக்கினைகிடைக்கும்.—ஞானவான்கள் அறிவைச்சேகரிக்கிறார்கள்: அஞ்ஞானியின்வாய் நாசத்தைச்சேருகின்றது.—செல்வனுடைய பொருள் அவனுக்கு அரணுள்ளநகரம்: ஏழைகளின்வறுமையோ அவர்களுக்கு நாசம்.—நீதிமானுடைய பிரயாசஞ் சீவனைத் தரும்: துன்மார்க்கனுடைய வினைவோ பாவமாய் முடியும்.—போதகத்தைக் காத்துக்கொள்கிறவன் சீவபாவைதையில் செல்லுகிறான்: கண்டனையைச் சிந்தியாதவனே தவறுவான்.—பொய்யுதட்டினும் பகையைய மறைக்கிறவனும், புறங்கூறுகிறவனும் மதியீனர்.—சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற் போகாது: தன்னுதடுகளை அடக்குகிறவனே புத்தியான்.—நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி: உய்துன்மார்க்கனுடைய மனதுக்கு விஷ அற்பமேயாகும்.—நீதிமானுடைய உதடுகள் அநேகரைப்போகவுட்பிக்கும்: மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.—யெ கோவாயின் ஆசிரவாநஞ்செல் உதவத்தைத்தரும், அவர் அத்தனுடன்துக்கத்தைக்கூட்ட

(க. அதி. க.) மத். டிக. டி. க. பேதரு. உ. டி. (உ) மத். உ. உ. க. (க) ரோ. டி. டி. அதி. டி. க. உ. (ச) அதி. க. க. உ. மத். டிக. உ. டி. (டி) உன். டி. க. ஏசா. டி. க. யோவா. க. உ. ஏ. (அ) மத். எ. க. (க) மத். டிக. டி. உ. (ய) யோபு. உ. டி. உ. டி. (யெ) யோபு. க. டி. க. ஏ. அதி. டிக. உ. க. (யெ) அதி. உ. ய. யெ.—(யி) அதி. க.) அதி. டிக. உ. ய. (உ) சங். ச. க. டி. ஓக். டி. உ. ய. க. உ. ய. தாணி. ச. உ. ஏ. (க) சங். ய. யெ. (ச) அதி. டிக. டி. அதி. உ. க. டி. (டி) அதி. யெ. ச. (க) எஸ்த. எ. டி. (எ) பிர. டி. ய. (க) சங். உ. க. ச. ஏசா. க. டி. டி. க. (யி) அதி. க. டி. க. (யெ) சங். க. எ. க. டி. (யெ) க. கொரி. ய. க. ச. பேதரு. ச. டி. (யெ) அதி. உ. க. உ. க. (யெ) யோபு. க. உ. ச. சங். டி. உ. ஏ. க. நீமோ. க. யெ. (யி) சங். டிக. க. (யெ) பிர. டி. க. யாட். க. உ. (உஉ) ஆதி. உ. ச. க. டி. சங். க. எ. உ. உ.

உக டார்.-தீவினைசெய்வதில் மூடனுக்கும், விவேக
மாய்நடப்பதில் புத்திமானுக்கும் பிரியமுண்டா
உசு கும்.-துன்மார்க்கன் பயப்படுவது அவன்மேல்
வரும்: நீதிமானுடைய வாஞ்சையோ அருளப்ப
உடு மெ.-சமுல்காற்றுவிசி ஒழிவதுபோலத்தன்மார்க்
கணும் ஒழிந்துபோவான்: நீதிமானே என்றும்
உசு நிலைகொள்வான்.-காடிபற்களுக்கும், புகைகண்
களுக்குமிருப்பதுபோல, சோம்பேறிதன்னை அ
உஎ ணுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.-யெகோ
வா வையைப் பற்றும் பயம் ஆயுள் நான்களைப் பெ
ருகப்பண்ணும்: துன்மார்க்கருடைய வருஷங்க
உஅ னோகுறுக்கப்பெடும்.-நீதிமாண்களின் நம்பிக்கை
மகிழ்ச்சியாகும்: துன்மார்க்கருடைய அபேட்
உக சையோ அழியும்.-யெகோவாவின் வழி
நேர்மையானவர்களுக்கு அரண்: துர்க்கருமக்கா
கூய ரளுக்கோ காசம்.-நீதிமான் என்றும் அசைக்கப்
படான்: துன்மார்க்கரோ தேசத்தில் வசிப்பதில்
கூக லை.-நீதிமானுடையவாய் ஞானத்தைப்பிறப்பிச்
கும்: மாறுபாடுள்ள நாவோ சேதிக்கப்பெடும்.-
கூஉ நீதிமாண்களுடைய உதடுகள் பிரியமானவைக
ளைப்பேச அறியும்: துன்மார்க்கருடைய வாயோ
மாறுபாடுள்ளது.

யக. அதிகாரம்.

கூள்ளத் தராசு யெகோவாவுக்கு வெறுப்பா
னது: யதார்த்தநிறைகல்லோ அவருக்குப்பிரியமா
உனது.-அகங்காரத்துடன் இலச்சையும் வரும்:
கூ தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானமுண்
கூடு.-நேர்மையானவர்களுடைய நீதி அவர்களை
நடத்தும்: துரோகிகளின் மாறுபாடோ அவர்க
சளைக்கெடுக்கும்.-குரோதத்தின் தினத்தில் ஐசுவ
ரியம் உதவாது: நீதியோ மாணத்தாக்குத்தப்புவிக்
கூடு கும்.-சற்சுணனுடைய நீதி அவன் வழியைச்
செவ்வைப்படுத்தும்: துன்மார்க்கனோ தன் துன்
கூ மார்க்கத்தினால் விழுவான்.-நேர்மையானவர்களு
டைய நீதி அவர்களைத் தப்புவில்கும்: அதிகக் கிரமக்
காரரோ தங்கள் துர்க்கருமத்தினால் அகப்படுவார்
எகன்.-துன்மார்க்கன் மரிக்கும்பொழுது, அவன் அ
அபேட்சை ஒழிந்துபோம். அதிகக் கிரமக்காரரின் நம்
அபிக்கை அழிந்துபோம்.-நீதிமான் துக்கத்தினின்
று விடுவிக்கப்படுவான், அவனுக்குப் பிரதியாகத்
கூ துன்மார்க்கன் வருவான்.-கபடி தன்வாயினால்
கூ தன் அயலான்கெடுக்கிறான்:-நீதிமானே தன்
அறிவினால் விடுவிக்கப்படுவான். நீதிமாண்கள்
வாழ்வடைந்தால் நகரம் மகிழும்: துன்மார்க்கர்
கூ அழிந்தால் ஆரவாரமுண்டாகும்.-நேர்மையான
வர்களுடைய ஆசீர்வாதத்தினால் நகரம் உன்ன

தம்பெறும்: துன்மார்க்கருடையவாயினாலோ இ
டிந்துவிடும்.-மதியீன்ன் பிறனை அவமதிக்கி யெ
ருண்: புத்திமானே மவுனமாயிருப்பான்.-புறங்
கூ சுறித்திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்து
கிறான்: ஆவியில் உண்மையுள்ளவனாலே காரியத்
தை அடக்கிவைப்பான்.-ஆலோசனை யில்லாதது யெ
சுடத்தில் சனங்கன் விழுவார்கன்: அநேக ஆலோச
னைக்காரருண்டானால் செனக்கியமுண்டாகும்.-
அக்கரியனுக்குப் பிணையாயிருப்பவன் கிலேசப்ப
யடு இவான்: பிணையிருப்பதை வெறுப்பவன் நஷ்டம்
பெருண்.-ஒழுக்கமுள்ள ஸ்திரி மானத்தைக்காப்
யெசு பான்: பராக்கிரமசாலிகள் செல்வத்தைக்காப்பார்
கன்.-தையுள்ள மனுஷன் தன் பிராணனுக்கு யெ
நன்மை வருவிக்கிறான்: கொரோமுள்ளவனே தை
மாயி சத்தத்தை கிலேசப்படுத்துகிறான்.-துன்மார்க்
யெசு தன் பயன்படாத கிரமசெய்கிறான்: நீதியை வி
தைக்கிறவனே மெய்ப்பலனைப் பெறுவான்.-
நீதி சீவனுக்கே துவாகிறது போல், தீமையைப்
யெகூ பின்தொடருகிறவன் தன் மாணத்துக்குத் தீவிக்
கூ கிறான்.-மாறுபாடுள்ள இருதயத்தையுடையவர்
உயெசு கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்
கன். சன்மார்க்கரோ அவருக்குப் பிரியர்.-கை உச
யோடுகை கூடினும், தீயன் தண்டனைக்குத்தப்
யெசு பான். நீதிமாண்களுடைய சந்ததியோ விடுவிக்
கூ கப்பெடும்.-மதிக்கேடாக நடக்கிற அழகுள்ள ஸ்திரி உச
கூ ரி, பன்றியின் மூக்குள்ளுள் பொன் மூக்குத்திக்குச்
சமாணம்.-நீதிமாண்களுடைய வாஞ்சை முழுவ
கூகூ தம் நலமாகும்: துன்மார்க்கருடைய அபேட்
சையோ குரோதமாய் முடியும்.-சிலர் வாரியி உச
தைத்தாலும், விருத்தியடைவார்: சிலர் அநியா
யத்தினால் கொடாமல் மறுத்து, வறுமையடை
வார்.-உதார குணமுள்ள ஆத்தமா செழிக்கும்: உடு
கூ ரீர்ப்பாய்ச்சுகிறவன் நீர்ப்பாய்ச்சப்படுவான்.-தா உச
கூ னியத்தைக் கொடாமற் கட்டிவைக்கிறவனைச் ச
கூ னங்கன் சப்பிப்பார்கன்: அதைவிற்றிருவனுடைய
தலையின்மேல் ஆசீர்வாதத்தன்கும்.-சாக்கிரதையு
உஎ கன் நன்மைமையே தேடுகிறவன் தமையைப் பெ
றுவான்: தீமையைத் தேடுகிறவனுக்கோ அதுவே
வரும்.-தன் செல்வத்தை நம்புகிறவன் விழுகூ
வான்: நீதிமாண்களோ கிரையைப்போலச் செ
ழிப்பார்கன்.-தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்
கூ கரைச்சத்தரிப்பான். மதியீன்ன் புத்திமானுக்க
கூ கியமையாவான்.-நீதிமானுடைய பலன் சீவலிகூ
கூ ருட்சம்: ஆத்தமர்க்கனை ஆதாயப்படுத்துகிறவன்
கூ ஞானமுள்ளவன்.-பாரும், நீதிமான் பூயியிலே
கூகூ பிரதிபலன் பெறுவான். துன்மார்க்கணும் பாவி
யும் எவ்வளவு அதிகம்.

(உச) யோபு. யடு. உச. சங். ராசு. யக. மத். டிகூ. க. யோவா. டி. யெ. யடு. (உடு) சங். கூ. எ. கூ. யெ. கங். யடு. டி. மத். எ. உச. உடு. (உஎ) பிர. எ. யெ. (உஅ) யோபு. அ. யக. சங். ராயு. உ. யெ. (உக) சங். க. க. (கூ) சங். கூ. எ. கூ. யெ. (யக. அதி. க.) லேவிய. யக. கூ. டிகூ. உபா. உடு. யக. யக. (உ) தானி. ச. கூ. யக. (ச) எசே. எ. யக. சே. ச. க. ய. ஆதி. எ. க. (சு) பிர. ய. அ. (எ) அதி. யெ. உச. (அ) அதி. உச. ய. அ. (கூ) யோபு. அ. யக. (யெ) எஸ்த. அ. யடு. (யக) அதி. உச. அ. (யகூ) லேவிய. யக. யக. (யெ) க. இரா. யெ. க. (யடு) அதி. க. க. (யக) அதி. கூ. க. கூ. (யெ) மத். டி. எ. (யஅ) ஒசி. யெ. யெ. கலா. ச. அ. கூ. யா. க். கூ. ய. அ. (உச) சங். ராயு. உ. (உகூ) ரோ. உ. அ. கூ. (உச) சங். ராயு. உ. (உடு) உ. கொரி. கூ. ச. எ. மத். டி. எ. (உச) ஆமோ. அ. டிகூ. யோபு. உ. யக. (உஎ) எஸ்த. எ. யெ. (உஅ) யோபு. கூ. உச. சங். டி. உச. மாற். ய. உச. ஓர். க். யெ. உச. க. தீமோ. ச. யெ. சங். க. க. எரோ. யெ. அ. (உகூ) பிர. டி. யக. (கூ) தானி. யெ. உக. க. கொரி. கூ. யக. யா. க். டி. உ. யெ. (கூ) எரே. உடு. உக. க. பே. து. ச. யெ. ய. அ.

௨௨. அதிகாரம்.

போதகத்தை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்: கண்டனையை வெறுக்கிறவனோ மிருகத்தைப்போன்றவன்.—நல்லவன் யெகோவாவிடத்தில் தமைய பெறுவான்: தூர்ச்சிந்தனைகளை யுடையவனை ஆக்கினைக்குள்ளாகத்தீர்ப்பார்.—துன்மார்க்கத்தினால் ஒருவனும் நிலப்படான்: நீதிமாண்களுடையவேரோ அசையாது.—சற்ருணமுள்ளவ்திரி தன்புருஷனுக்குக்கிரீடம்: இலச்சை வருவிப்பவனோ, அவனுக்கு எழும்புருக்கியைப்போலிருக்கிறான்.—நீதிமாண்களுடைய சிந்தனைகள் செவ்வையானவைகள்: துன்மார்க்கருடைய ஆலோசனைகளோகடமாணவைகள்.—துன்மார்க்காரிரத்தஞ் சிந்தும்படிபதிவிருக்கிறதற்கு வாக்குகளைப்பேசுகிறார்கள்: நீதிமாண்களுடைய வாயோ அவர்களைத் தப்புவில்கும்.—துன்மார்க்கர் கவிழ்ந்து ஒழிந்துபோகிறார்கள்; நீதிமாண்களுடைய வீடோ நிலைநிற்கும்.—மனிதன் தன் ஞானத்துக்கேற்கப்புகழப்படுவான்: மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.—தற்புகழ்ச்சி செய்துகொண்டு ஆகாரவில்லாகிருப்பவனிலும், பணிவிடைக்காரருள்ளவனாகிய கனமற்றவன் உத்தமன்.—நீதிமாண்தன் மிருகத்தின் பிராணனைக் காப்பாற்றுகிறான்: துன்மார்க்கருடைய இரக்கங்களை கொடுமுள்ளான்.—தன் நிலத்தைச் செய்கைபண்ணுகிறவன் ஆகாரத்தினால் திருத்தியடைவான்: வீணரைப் பின்பற்றுகிறவனோ புத்தியிழைனன்.—துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்: நீதிமானுடைய வேர் கனிவக கொடுக்கும்.—துன்மார்க்கன் தன் உதிகளின் தோஷத்தினால் கண்ணியிலகப்படுவான்: நீதிமானோ நெருக்கத்தை நீங்குவான்.—மனுஷன் தன் வாயின்புனைக்கொண்டு நன்மையினால் திருத்தியடைவான்: மனுஷனுடைய கைக்கிரியையின்பலன் அவனுக்குக் கிடைக்கும்.—மதியீனனுடைய வழி தன் பார்வைக்குச் செவ்வை: ஆலோசனைக்குச் செவ்வெனக்கிறவனோ, ஞானமுள்ளவன்.—மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்: விவேகியோ இலச்சையை மூடுவான்.—சத்தியவாதி நீதியையும், பொய்ச்சாட்சியோ வஞ்சகத்தையும் வெளிப்படுத்துவார்கள்.—கட்கல் குத்துவதுபோலப் பேசுகிறவர்களுமுண்டு: ஞானமுள்ளவர்களுடைய நாவோ வக ஆரோக்கியம்.—சத்திய உதடு என்றும் ஸ்தாபிக்கப்படும்: பொய் நாவோ ஒரு நிமிஷமாதிரும் உயிருக்கும்.—தூர்ச்சிந்தையுள்ளவர்களுடைய இருதயத்தில் கபடமுண்டு: சமாதானமான ஆலோசனைக்காரருக்கோ சந்தோஷமுண்டாகும்.—நீ

திமானுக்கு எந்த ஆபத்தம் நேரிடாது: துன்மார்க்கரோ நிமையினால் நிரப்பப்படுவார்கள்.—கன் உடன உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்: சத்தியத்தை கடைப்பிக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.—விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்குகிறான்: மூடருடைய இருதயமோ அஞ்ஞானத்தைப் பிரசித்தப்படுத்தும்.—சாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்: சோம்பேறியோ திறைகொடுப்பான்.—மனுஷனுடைய இருதயத்திலுள்ள துக்கம் அதை ஒடுக்கும்: கல்ல வாக்கோ அதற்கு மகிழ்ச்சிதரும்.—நீதிமாண்தன் அயலானிலும் மேன்மையுள்ளவன்: துன்மார்க்கருடைய வழியோ அவர்களை வஞ்சிக்கும்.—சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைக்கிறதில்லை; சாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.—நீதியின்பாடையதையில் சேவனுண்டு; அந்தப்பாதையில் மரணமில்லை.

௩௩. அதிகாரம்.

ஞானமுள்ள புத்திரன் பிதாவின் போதகத்தைக் கெட்கிறான்: நிந்தனைக்காரனோ கண்டனைக்குச் செல்கொடான்.—மனுஷன் தன்வாயின் கனியினால் நன்மையைப் புகிப்பான்: துரோகிகளின் ஆத்தமமோ கொடுமையை அனுபவிக்கும்.—தன்வாயைக்காக்கிறவன் தன்பிராணனைக் காப்பான்: தன்னுதடுகளை விரியத்திறக்கிறவனோ நாசமடைவான்.—சோம்பேறியுடைய ஆத்தமம் விரும்பியும் ஒன்றும் பெறாது: சாக்கிரதையுள்ளவர்களுடைய மனமோ புஷ்டியாகும்.—நீதிமாண்பொய்யை வெறுக்கிறான்: துன்மார்க்கனோ அரோசிக்கப்பட்டு வெட்கமடைவான்.—நீதி சன்மார்க்கனைக் காக்கும்: பாவமோ பாவியைக் கவழ்க்கும்.—ஒன்றுமில்லாதிருக்கத்தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனுண்டு: மிருகத் செல்வமிருக்கத்தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனுமுண்டு.—ஐசுவரியமுள்ளவன் தன் செல்வத்தினால் தன்பிராணனை மீட்டுக்கொள்வான்: தரித்திரனோ கண்டனையைக்கேளான்.—நீதிமானுடைய ஒளி பிரகாசிக்கும்: துன்மார்க்கனுடைய விளக்கோ அணைந்துபோம்.—அகங்காரத்தினால் மாத்திரம் விவாதமுண்டாகும்: ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுகிறவர்களிடத்தில் ஞானமுண்டு.—மாயையால் தேடின பொருள் குறைந்துபோம்: வக பிரயாசத்தினால் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.—கம்பிக்கை சித்தியாவதற்குத் தாமதித்தல் மனத்துயரமுண்டாகும்: வாஞ்சை நிறைவேறினால் அது சேவவிருட்சமாம்.—வாக்கியத் ததை அவமதிக்கிறவன் நாசமடைவான்: பிரமா

(௨௨. அதி. ௨.) அதி. ௧. ௧௩. (௩) அதி. ௨. ௨௩. (௪) அதி. ௩. ௨௩. ௧. கொரி. ௩. ௧. அதி. ௨. ௩. ௧. (௫) அதி. ௧. ௩. ௧. (௬) மத். ௧. ௨. ௨. ௨. (௭) க. சாமு. ௨. ௩. ௧. (௮) அதி. ௩. ௧. ௧. (௯) உபா. ௨. ௩. ௧. (௧௦) ஆதி. ௩. ௧. ௧. (௧௧) உ. பேதுரு. ௨. ௧. (௧௨) அதி. ௩. ௧. ௨. ஏசா. ௩. ௧. ௧. (௧௩) லூக். ௧. ௩. ௧. (௧௪) அதி. ௨. ௧. ௧. (௧௫) சங். ௩. ௧. ௧. (௧௬) சங். ௩. ௧. ௧. (௧௭) அதி. ௧. ௧. ௧. (௧௮) வெளி. ௨. ௧. ௧. (௧௯) அதி. ௩. ௧. ௧. (௨௦) அதி. ௩. ௧. ௧. ஏசா. ௩. ௧. ௧.—(௧௧) அதி. ௧. ௧. ௧. சாமு. ௨. ௨. ௩. (௨) அதி. ௩. ௧. ௧. (௩) சங். ௩. ௧. ௧. அதி. ௨. ௧. ௧. யா. ௧. ௧. ௨. (௪) அதி. ௩. ௧. ௧. (௫) அதி. ௩. ௧. ௧. ௧. (௬) யோபு. ௩. ௧. ௧. அதி. ௨. ௧. ௧. (௧௭) அதி. ௩. ௧. ௧. (௧௮) உ. நானா. ௧. ௧. ௧.

ணத்துக்குப்பயப்படுகிறவனோ செளக்கியம் பெ டுபடுவான்.—மரணக் கண்ணிகளுக்குத் தப்புவி க் கும் ஞானவான்களுடைய பிரமாணம் சீவனற் று.—நற்புத்தி தயையைத் தரும்: துஷ்டருடை யசு வபுரியோ கடினம்.—விவேகி எவனும் அறி வைச்சார்ந்துகிரியையைச்செய்வான்: மூடனோ டெ தன் அஞ்ஞானத்தைவெளிப்படுத்துவான்.—தீம யுள்ள தூதன் ஆபத்தில் அகப்படுவான்: உண் யடி மையான தானுபதியோ ஆரோக்கியம்.—போத கத்தைத் தன்னுகிறவன் தரித்திரத்தையும் இலச் சையையுமடைவான்: கண்டனையை மதிக்கிற டுக வனோ மேன்மைபெறுவான்.—ஆசை நிறைவே றுவது ஆத்தமாவுக்கு இனிமையாம்; தீமையை விட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பா உய கும்.—ஞானவான்களோடே நடக்கிறவன் ஞான வானாவான்: மூடர்களுக்குத் தோழனோ நாசம உக டைவான்.—தீமைபாவிக்களைத் தொடருகின்றது: நீதிமான்களுக்கோ நன்மை பிரதியாகக்கொடுக் உக ப்படும்.—நல்லவன் தன்புத்திரபெனத்திரருக் குச்சுதந்தரம்வைத்துப்போகிறான்: பாவியின்செ உக ல்வம் நீதிமானிமித்தங்கூட்டிவைக்கப்படும்.—ஏ மைகளுடையபயிர்ச்செய்கையினால் மிகுதியா னதானியம்வியையும்: சிலர் புத்தியினத்தினால் கு உச றைவுபடுவார்.—மிலாறுஇடாதவன் தன்புத்திரனை வெறுக்கிறான்: அவன்மேல் அன்பாயிருக்கிறவ உடு னோ அவனைத்தாமதமின்றித்தன்மடிக்கிறான்.—நீதி மான் திருத்தியாகும்படிபுகிக்கிறான்: துன்மார்க் கருடைய வயிற்றிலோ பசியுண்டாகும்.

யச. அதிகாரம்.

ஞானமுள்ள ஸ்திரி எவளும் தன்வீட்டைக்கட் டுகிறான்: அஞ்ஞானமுள்ள ஸ்திரியோ தன்னை களினால் அடைபடுகிறான்.—நேர்மையாய் நடக் கிறவன் யெ கோ வா டுக்குப்பயப்படுகிறான்: கோணவழிகளில் நடக்கிறவனோ அவரை கூ அலட்சியம்பண்ணுகிறான்.—அஞ்ஞானிகளின் வாயில் அகந்கைக்கேற்றகோலுண்டி: ஞானவான் களுடைய உதடுகளோ அவர்களைக் காப்பாற் ச றும்.—எருதுகளில்லாதவிடத்தில் பசுவின் தொட் டி சுத்தமாயிருக்கும்: எருதுகளின் பெலத்தின டு லோ பொருள் பெருகும்.—மெய்ச்சாட்சிபொய் சொல்லான்: பொய்ச்சாட்சியோ மெய்சொல் டு லான்.—நிந்தனைக்காரன் ஞானத்தைத்தேடியும்பெ றமாட்டான்: புத்தியானோ ஞானத்தைப்பெறுவ டு எளிது.—ஞானமுள்ள உதடுகளைக்காணவிட் டு அ டாய் புத்தியினனுக்கு நீ விலகிவிடு.—தன்வழி டையச் சிந்தித்துக்கொள்வது, விவேகியின் ஞா னம்: மூடர்களுடைய மூடத்தனமோவஞ்சனை.— புத்தியினர் பாவத்தைக்குறித்துப்பரிசாசம் பண்

ணுகிறார்கள்: நீதிமான்களுக்குள்ளே தயையுண் டு.—தன் மனக்கசப்புத் தன்னெஞ்சுக்கேதெரியும்: ய அந்நியன் அதின் சந்தோஷத்துக்கு உடந்தையா யிரான்.—துன்மார்க்கனுடைய வீடுநாசமும்: யக நேர்மையானவனுடைய கூடாரமோ செழும் கும்.—மனுஷனுக்கு நேர்மையாய்த்தோன்றும்வ யெ ப்புயிபுண்டு, அதின் முடிவோ மரணவழிகள்.—ந யக கைக்கும்பொழுது மனோதுக்கமுண்டு; அந்தம கிழ்ச்சியின்முடிவுவிசனம்.—இருதயத்திலேநெ யசு றிதவறியிருக்கிறவன் தன்நடைகளினால் நிரப்பப் படுவான்: நல்லமனுஷனோ தன்னாலே திருத்திய டைவான்.—பேதை எந்தவாக்கையும் நம்புவான்: யடு விவேகியோ தன்நடையை உற்றுப்பார்க்கிறான்.— ஞானமுள்ளவன் பயமடைந்து தீமைக்குவிலகு யக கிறான்: மதியினனோ மூர்க்கங்கொண்டு துணிந் திருக்கிறான்.—முற்கோபி மதிக்கேட்டைச் செய் யெ வான்: தூரலோசனைக்காரன் வெறுக்கப்படு வான்.—பேதையர் புத்தியினத்தைச் சுதந்தரிக்கி யடி ரார்கள்: விவேகிகளோ அறிவிலால் முடிசூட்டப் படுகிறார்கள்.—தீயோர் நல்லோருக்கு முன்பாக யக வும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசல்க ளிலுங் குளிவார்கள்.—தரித்திரன் தன் அயலா உய னாலும் வெறுக்கப்படுகிறான்: ஐசுவரியவானுக் கோ அநேக சிநேகிதருண்டு.—தன் அயலானை உக அலட்சியம்பண்ணுகிறவன் பாவஞ்செய்கிறான்: தரித்திரனுக்குத் தயையெய்யவனோ வாழ்வடை யவன்.—தீமையைப்பிணக்கிறவர்கள் தவறுகி உக ரூர்கனல்லவா; நன்மையைப் பிணக்கிறவர்க ளுக்கோ தயையுஞ் சத்தியமுமுண்டு.—பிரயாச உக மெல்லாம் பலனை விளைவிக்கும்: உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் வருவிக்கும்.— ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்: மதியீ உச னரின் மதியினம் மதியினமே.—மெய்ச்சாட்சி உடு ஆத்தமாக்கனை விடுவிக்கிறான்: கபடனோபொய் சொல்லுகிறான்.—யெ கோ வா வைப் பற்றும் உக பயத்தினால் திடம்பிக்கையுண்டு: அவன் பிந் தனைக்குப் புகவிடங்கிடடைக்கும்.—யெ கோ உக வா வைப் பற்றும் பயம் மரணக்கண்ணிகளுக் கு விலக்குஞ் சீவ ஊற்று.—சனத்திரட்சி இரா உடி சாவின் மகிமை: சனக்குறைவோ தலைவளின் முறிவு.—நெடுமொறுமையுள்ளவன் மகாபுத்தி உக மான்: முற்கோபியோ புத்தியினத்தை அதிகப்ப டுத்துகிறான்.—சொல்த மனம் உடலின் சீவன்: கூய பொருமையோ எலும்புருக்கி.—தரித்திரனை உ கக பத்திரவப்படுத்துகிறவன் தன் சிருஷ்டிகர்த்தா வை நிந்திக்கிறான்: தரித்திரனுக்குத் தயையெ ய் கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.—துன் கூஉ மார்க்கன் தன் தீமையிலே தூரத்தப்படுவான்: நீ திமானோ தன் மரணத்திலும் நம்பிக்கையுள்ள

(யச) அதி.ய.யக. உ.சாமு.உஉ.சு. (யச) அதி.யெ.உக. (யஎ) அதி.உடு.யக. (யஅ) அதி.யடு.டு.கக. (உக) சங்.கஉ.ய. (உஉ) யோபு.உஎ.யக.யஎ. பிர.உ.உக. (உக) அதி.யெ.யக. (உச) அதி.யக.யஅ. (உடு) சங்.கச.ய.—(யச. அதி. க.) அதி.உச.க. ருத்.ச.யக. (உ) யோபு.யஉ.ச. (க) அதி.யெ.சு. (டு) யாத்.உய.யக. அதி.யெ.யஎ. (சு) அதி.யஎ.உச. (க) அதி.ய.உக. (யக) யோபு.அ.யடு. (யஉ) அதி.யசு.உடு. ரோ.சு.உக. (யக) பிர.உ.உ. (யச) அதி.க.கக. (யச) அதி.உஉ.க. (உய) அதி.யக.எ. (உக) சங்.சக.க. (உஎ) அதி.யக.யச. (உக) அதி.யசு.கஉ. யாக்.க.யக. (கய) சங்.ய.உ.ய. (கக) மத்.உடு.சய.சடு. யோபு.கக.யடு.யக. (கஉ) யோபு.யக.யடு. சங்.உக.ச. உ.கொரி.டு.அ. உ.தீமோ.ச.யக.

௩௩ வன்.—ஞானம் புத்திமானுடைய இருதயத்தில் தங்கும்: மதியீனரிலுள்ளதோ வெளிப்படும்.—
 ௩௪ நீதி இராச்சியத்தாரை உயர்த்தும்: பாவமோ எந்
 ௩௫ தச் சனங்களுக்கும் இகழ்ச்சி.—இராசாவின் த
 யை விவேகமுள்ள பணியிடைக்காரனுக்கும்,
 அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்கு
 கிறவனுக்கு முண்டாகும்.

யு. அதிகாரம்.

சீர்தமான உத்தரங்குரோத்தமைமாற்றும்: கடுஞ்
 ௨ சொற்களோ கோபத்தை எழுப்பும்.—புத்திமான்க
 ளின்நாவு உத்தமஞானத்தைக் காண்பிக்கும்: மதி
 ௩ யீனரின் வாயோ அஞ்ஞானத்தைக்கக்கும்.—யெ
 ௪ கோவாவின் கண்கள் எவ்விடத்திலுயிருந்து
 ச தீயோரையும் நல்லோரையுங்காணுகின்றன.—ஆ
 ரோக்கியமுள்ள நாவு சீவவிருட்சம்: அதிலுள்ள
 ௫ மாறுபாடோ ஆவியின் நொறுக்குதல்.—மூடன்த
 ன் பிதாவின் போதகத்தை அவமதிக்கிறான்: கண்
 ௬ டனையை மதிக்கிறவனோ விவேகி.—நீதிமானுடை
 யவீட்டில் அதிக பொக்கிஷமுண்டு: துன்மார்க்
 ௭ கனுடைய வரவிலோ கிசேசமுண்டு.—ஞானிக
 ளின் உதிகள் அறிவையிறைக்கும்: மூடரின் இ
 ௮ ருதயமோ அப்படியல்ல.—துன்மார்க்கருடைய
 ௯ யெ கோவாவுக்கு அருவருப்பானது: நேர்
 மையானவர்களின் பிரார்த்தனையோ அவருக்குப்
 ௧ பிரியம்.—துன்மார்க்கருடைய வழியெ கோவா
 ௨ வுக்கு அருவருப்பானது: நீதியைப்பின்பற்றுகி
 ௩ ரவனையோ அவர்நேசிக்கிறார்.—வழியை விட்டு
 ௪ விலகுகிறவனுக்குக் கடுந்தண்டனை கிடைக்கும்:
 ௫ கண்டனையை வெறுக்கிறவன் சாவான்.—மரித்
 ௬ தோர்ஸ்தலமும் நாசஸ்தானமும் யெ கோவா
 ௭ வின் பார்வைக்கு முன்னிருக்க, மனுபுத்திரரு
 ௮ உடைய இருதயம் எவ்வளவு அதிகம்.—நீந்தனை
 ௯ க்காரன்தனைக் கடிந்துகொள்ளுகிறவனை நே
 ௧ ௦ சியான், ஞானவான்களிடத்திற் போகான்.—
 ௧ ௧ மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத்தரும்: மனோதுக்
 ௧ ௨ யசு கத்தினாலோ ஆவி விசுணப்படும்.—புத்திமானு
 ௧ ௩ டையமனம் அறிவைத்தேடும்: மதியீனரின்வா
 ௧ ௪ யோ அஞ்ஞானத்தைமேயும்.—சிறுமைப்பட்ட
 ௧ ௫ வனின் நான்கெல்லாநீங்குள்ளன: மகிழ்ச்சி
 ௧ ௬ யானமனமோ நித்திய விருந்து.—கவலையோடே
 ௧ ௭ கூடிய அதிகப்பொருளிலும், யெ கோவா வைப்
 ௧ ௮ பற்றும் பயத்தோடே கூடிய அற்பப்பொருளை உத்
 ௧ ௯ வளம்.—பகையோடே புஷ்டியான ஒருதைப்பு
 ௨ ௦ சிப்பதிலும், அன்புடனே கீரையை மாத்திரம்பு
 ௨ ௧ சிப்பதறலும்.—உக்கிரன் விரோதத்தை யெழுப்
 ௨ ௨ புவான், நெடும்பொறுமையுள்ளவனோ விரோதத்

தை ஆற்றுவான்.—சோம்பேறியின்வழி முள்வே யசு
 ௨ ௩ லிக்குச்சம்: நீதிமானுடையவழியோ இராசவீதி
 ௨ ௪ யாகும்.—ஞானமுள்ள புத்திரன் பிதாவைச்சர் உய
 ௨ ௫ தோஷப்படுத்துகிறான்: மதியற்றமனுஷனோ
 ௨ ௬ தனம், புத்தியின்னுக்குச் சந்தோஷம்: புத்திமா
 ௨ ௭ னோ நேர்மையாய் நடப்பான்.—ஆலோசனையி உ
 ௨ ௮ ல்லாமல் அப்பிராயங்கள் சித்திப்பதில்லை: ஆ
 ௨ ௯ லோசனைக்காரர் அநேகரிருந்தாலோ அவைகள்
 ௩ ௦ சித்திக்கும்.—மனுஷன் தன்வாயினுத்தரத்தினால் உ
 ௩ ௧ சந்தோஷமடைவான்: தகுந்தசமயத்திற் சொல்
 ௩ ௨ லப்படும் வாக்கு எவ்வளவு உத்தமம்.—கீழான உ
 ௩ ௩ பாதானத்தை விட்டு விலகும் பொருட்டு, விவே
 ௩ ௪ கியின் சீவவழி மேலேயிருக்கின்றது.—யெ கோ உ
 ௩ ௫ வா அகங்காரியின் வீட்டை நாசப்படுத்துவார்:
 ௩ ௬ விதவையின் எல்லையைநியோநிலப்படுத்துவார்.—
 ௩ ௭ துன்மார்க்கருடைய நினைவுகள் யெ கோவா உ
 ௩ ௮ வுக்கு அருவருப்பானவைகள்: சுத்தருடைய
 ௩ ௯ வாக்குகளோ இனிமை.—பொருளாசைக்கா உ
 ௪ ௦ ரன் தன் சுயருடம்பத்தாரைக்கிலேசப்படுத்துகி
 ௪ ௧ ருன்; பரிநானங்களை வெறுக்கிறவனோ சீவத்
 ௪ ௨ திருப்பான்.—நீதிமானுடைய மனம் உத்தரஞ்
 ௪ ௩ சொல்லுகிறதற்கு ஆலோசிக்கும்: துன்மார்க்கனு
 ௪ ௪ டைய வாயோ தீமைகளைக்கக்கும்.—யெ கோ உ
 ௪ ௫ வா துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறார்: நீதி
 ௪ ௬ மான்களின் பிரார்த்தனையைநியோகேட்கிறார்.—
 ௪ ௭ கண்களின் ஒளி மனதைச் சந்தோஷப்படுத்தும்: கூ
 ௪ ௮ நற்செய்தி எலும்புகளைப்புஷ்டியாக்கும்.—சீவ கூ
 ௪ ௯ ளுக்கேற்றகண்டனையைக்கேட்டுங்காது ஞானி
 ௫ ௦ களுக்குள்ளேதங்கும்.—கண்டனையைத் தள்ளுகி
 ௫ ௧ கூ உ
 ௫ ௨ றவன்தன் ஆத்தமத்தைவெறுக்கிறான்: கண்டனை
 ௫ ௩ யைக்கேட்கிறவனோ ஞானத்தைப்பெறுவான்.—
 ௫ ௪ யெ கோவா வைப்பற்றும் பயம் ஞானத்தி
 ௫ ௫ கூ
 ௫ ௬ ன்போதகம்; மேன்மைக்கு முன் தாய்மையுண்டு.

யு. அதிகாரம்.

மனுஷனுடைய இருதயத்தின் ஆலோசனையும், க
 ௧ நாவின் உத்தரமும் யெ கோவா வி னாலாகும்.—
 ௨ மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன்சுயபார்
 ௩ வைக்குச் சுத்தமானவைகள்; யெ கோவா ஆ
 ௪ வினைப்பரிட்சிக்கிறார்.—உன்செய்கைகளை யெ
 ௫ கோவாவுக்கு ஒப்பி, அப்பொழுது உன்நினை
 ௬ வுகள் ஸ்திரப்படும்.—யெ கோவா தமக்காகச்
 ௭ சகலத்தையும், ஆபத்துநாளுக்காகத் துன்மார்க்க
 ௮ ரையுஞ்சிறுஷ்டித்தார்.—மன அகங்காரிகள் யா
 ௯ வரும் யெ கோவாவுக்கு அருவருப்பானவர்
 ௧ ௦ கள்: கையோடே கைகூடியனலும் அவர்கள் தன்

(௩௩) மத்.உசு.சு.௪௭.—(யு. அதிக. ௧.) நியா.அ.௧,௨,௩. ௧.சாமு.௨௫.யு. (௨) அதி.யு.௨.௨௬ (௩) யோபு.௩௪.௨௧. எரே.யசு.௪௭. எபி.சு.யசு. (௫) அதி.யசு.யு. (௬) அதி.௨௮.௧. ஏசா.௧.யசு. எரே.௭.௨.௨. ஆமோ.௫.௨.௨. (௭) க.தீமோ.௬.யசு. (௮) க.இரா.௨.௨.௮. அதி.௫.யு. (௯) யோபு.௨௬.௬. சங்.நாகு.௮. ௨.நாளா.௬.௩. சங்.௭.௬. யோவா.௨.௨௪.௨௫. அப்.௧.௨௪. (யு) ஆமோ.௫.யு. உ.தீமோ.௪.௪. (யசு) சங்.௩௭.யசு. க.தீமோ.௬.௬. (யு) அதி.௨௬.௨௧. (யசு) அதி.௨.௨.௫. (௨யு) அதி.யசு. (௨௧) அதி.யசு.௬. எபே.௫.யு. (௨.௨) அதி.யசு.யசு. (௨௬) அதி. ௨௫.யசு. (௨௪) பிலி.௩.௨.௫. கொலோ.௩.௧.௩. (௨௫) அதி.யசு.யசு. சங்.௬.௮.௫.௬. (௨௬) சங்.௩௭.௩. (௨௭) அதி. யசு.யசு. ஏசா.௫.௮. எரே.யசு. (௨௮) க.பேதுரு.௩.யு. (௨௯) சங்.௩௭.௫.யு. (௩௦) அதி.யசு.யு. (யசு) அதி. (யசு) அதி.௬.௨௧. எரே.யசு. (௨) க.சாமு.யசு. (௩) சங்.௩௭.௫. மத்.௬.௨௫. லூக். யு.௨.௨. பிலி.௪.௬. க.பேதுரு.௫.௭. (௪) ஏசா.௪.௬. ரோ.யசு.௩. யோபு.௨௬.௩. ரோ.௬.௨.௨.

கூ டனைக்குத்தப்பார்கள்.—தயை, சத்தியம் இவை களிணல் பாவம் மூடப்படும்: யெகோவா வைப் பற்றும் பயத்தினால் மனுஷர்தீமையைவிட்டுவிலகுவார்கள்.—ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாயிருந்தால், அவர் அவனுடைய சத்துருக்களும் அவனுடன் சமாதானமாயிருக்கச் செய்கிறார்.—அநியாயத்துடன் வந்த அதிகபொருளிலும், நீதியோடே வந்த அந்நபொருளே உத்தமம்.—மனுஷனுடைய மனம் அவனுடைய வழியை ஆலோசித்து ஏற்படுத்தும்: அவனை நடத்துவது யெகோவாவின் செயல்.—இராசாவின் உதடுகளில் திவ்வியவாக்ஷிக குண்டு: நியாயத்தில் அவன்வாய்தவருதா.—சரியான நிறைகல்லும் தராசும் யெகோவாவுடையன: பையிலிருக்குக்கற்களெல்லாம் அவருடைய செய்கை.—தூர்க்கிரியைகளைச் செய்வது இராசாக்களுக்கு அருவருப்பு: நீதியினால் சிக்காசனம்ஸ்தாபிக்கப்படும்.—நீதியுள்ள உதடுகள் இராசாக்களுக்குப் பிரியம்: நியாயம் பேசுகிறவனில் ஷ அவர்கள் பிரியமாயிருக்கிறார்கள்.—இராசாவின் கோபம் மரணத்தின் தூதருக்குச் சமானம்: ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.—இராசாவின் முகப்பிரசன்னமே சீவன்; அவனுடைய தயை பின்மாரியில் மழைபெய்யுமேகத்திற்குச் சமானம்.—பொண்ணைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்: வெள்ளியிலும் புத்தியைச் சம்பாதிப்பது முக்கியம்.—தூர்க்கிரியையை விட்டுவிலகுவதே நேர்மையானவர்களுக்குச் சமனானபாதை: தன் நடைமையக்காகக் கிறவன் தன் பிராணனையுங் காக்கிறான்.—அழிவுக்குமுன் இறுமாப்பும், விழுதலுக்குமுன் மனக்கருவமும் உண்டாகும்.—அகங்காரிகளோடே கொண்டுப்பொருளைப்பங்கிடுவதிலும், சிறுமையானவர்களுடனே மனத்தாமையாயிருப்பதே உயல்.—விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் கன்மைபெறுவான்: யெகோவாவை உகநம்புகிறவன் வாழ்வுடையவன்.—ஞானசிந்தையுள்ளவன் விவேகியென்றெண்ணப்படுவான்: உதடுகளின் மதூரம் உபதேசத்தைப்பெருகப்பண்ணும்.—புத்திதன்னை யுடையவனுக்குச் சீவனற்று: உகமதியீனரின் போதகம் பைத்தியம்.—ஞானியுடைய இருதயம் அவன்வாய்க்கு அறிவூட்டுகின்றது, அவனுதடுகளுக்கு இன்னியே போதனையைக் உசகொடுக்கின்றது.—மேனியசொற்கள் தேன்கூட்டைப்போல ஆத்தமாவுக்கு மதூரமும், எலும் உடுகளுக்குச் செளக்கியமுமாயிருக்கின்றன.—மனுஷனுடைய பார்வைக்குச் செவ்வையாய்க் கண்டும், முடிவில் மரணத்திற்குக் கொண்டோ

கிறதற்கான வழியுண்டு.—பிரயாசப்படுகிறவன் உகதனக்காகப் பிரயாசப்படுகிறான். அவன் வாய்க்கை அதை அவனிடத்தில் வருத்திக்கேட்கும்.—பீலி உளயாவின் மகன் கிண்டித் தீங்கை எடுக்கிறான்: அவனுதடுகளில் அக்கினித்தழல்களிருக்கின்றன.—மாறுபாடுள்ளவன் வழக்கை விதைக்கிறான்: புலநங்குறுகிறவன் நெருங்கிய சிநேகிதரைப்பேதப்படுத்துகிறான்.—கொடுமையானவன் தன் அய உகலானுக்கு நயங்காட்டி, அவனைத் தன்னெறியில் நடத்துகிறான்.—அவன் தாறுமாறானவைகளை கூயோசிக்கும்படி தன் கண்களை மூடி, உதடுகளை ஆட்டித் தீமைகளை நடத்துகிறான்.—நீதியின் வகையிலுண்டாகும் நரமாயிரம், மகிமையுள்ள கிரீடம்.—பராக்கிரமசாலியிலும் பொறுமையுள்ளவகையும், நகரத்தைப்பிடிக்கிறவனிலும் தன்மனதை அடக்கிக்கொள்பவனும் உத்தமர்.—நிருவுளச்சீட்டுமெடியிலே போடப்படும்; அதற்குத்தீர்மானஞ் செய்வது யெகோவாவின் செயல்.

யௌ. அதிகாரம்.

விரோதத்தோடே வீடுநிறைய இருக்கும் பலிபகதார்த்தங்களிலும், சாந்தத்துடன் கூடிய ஒருவெறு அப்பத்துணிக்கை உத்தமம்.—புத்தியுள்ளபணி விடைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சகந்தரத்தில்பங்கடைவான்.—குறை வெள்ளியையும், புடம்பொண்ணையுஞ்சோதிக்கும்: யெகோவாவோ இருதயங்களைச் சோதிக்கிறார்.—துஷ்டன் பொய்சொல்லுகிற உதடுகளை உற்றுக்கேட்கிறான்; பொய்யன்தீயநாவுக்குச் செவிகொடுக்கிறான்.—தரித்திரனைப் பரிசாசம்பண்ணுகிறவன் தன் சிருஷ்டிகர்த்தாவை நிந்திக்கிறான்: ஆபத்துக்களினிமித்தம் சந்தோஷப்படுகிறவன் தண்டனைக்குத்தப்பான்.—பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்கள்.—சிறந்த வாக்கு மூடனுடைய வாயிலே சிறக்காது: அப்படியே பொய்பேசும் உதடு இராசாவுக்குத்தகாது.—பரிதானம் அதைப்பெற்றவன் பார்வைக்கு இரத்தினம்: அதுசெல்லும் இடமெங்குஞ் சித்தியாகும்.—தோஷத்தை மறைக்கிறவன் நேசத்தை நாடுகிறான்: கேட்ட செய்தியைச் சொல்லுகிறவன் நெருங்கிய சிநேகிதரைப்பிரிக்கிறான்.—மதியீனனுக்கு தாறு அடிப்பதிலும், புத்திமானின் கண்டிப்பதே அதிகமாயுறைக்கும்.—தீயன் கலகத்தை யேடுகிறான்: வக அவனுக்குவிரோதமாகக் குரூரதாதன் அனுப்பப்படுவான்.—தன்பேதைமையில் அமிழ்ந்திய மதி உயீனனைச் சந்திப்பதிலும், குட்டிகளைப்பறிகொ

(சு) தானி.ச.உ.எ. லூக்.யக.சக. (அ) சங்.கௌ.யக. (க) அதி.யக.உக. சங்.கௌ.உக. அதி.உய.உச. ஏரே.ய.உக. (யக) லேவீ.யக.கச. (யஉ) அதி.உடு.டு. (யக) அதி.யச.கடு. (யச) அதி.உய.உ. (யடு) யோபு.உக.உக. சக.ய. க. (யசு) அதி.அ.யக.யக. (யஅ) அதி.யஅ.யஉ. (உய) சங்.உ.யஉ. ஏசா.க.ய.யஅ. ஏரே.யௌ.எ. (உஉ) அதி.யச. உ.எ. (உக) சங்.கௌ.கய. மத்.யஉ.கச. (உசு) பிர.சு.எ. (உஅ) அதி.சு.யச.யஅ. அதி.யௌ.க. (உக) அதி.க.ய. (கக) அதி.உய.உக. (கஉ) அதி.யக.யக.—(யௌ. அதி. க.) அதி.யடு.யௌ. (உ) அதி.யக.உக. (க) சங்.உச.உ. ஏரே.யௌ. ய. மல்.க.க. (டு) யோபு.கக.உக. ஓப.யஉ. (சு) சங்.௮.உ.எ.க. (அ) அதி.யஅ.யக. (க) அதி.ய.யஉ. அதி.யச.உஅ. (யஉ) ஓசி.யக.அ.

யக. இத்தகரடியைச்சந்திப்பது நலம்.-நன்மைக்குத் தீமை செய்கிறவனுடைய வீட்டைத் தீமை நீங்கா யசது.—விவாதத்தின் ஆரம்பம் ஒருவன் நீர்வரம் பை வெட்டுகிறதுபோலிருக்கின்றது. ஆதலால் யடு விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.—துன் மார்க்களை நீதிமானென்று தீர்க்கிறவனும், நீதி மானைக் குற்றவாளியென்று தீர்க்கிறவனுமாகிய இவ்விருவரும் யெ கோவாவுக்கு அருவருப் யசு பானவர்கள்.—ஞானம் பெறும்படி கிரயம் மதி யெ யீனனுக்கேது, அவனுக்கு மனமேயில்லை.—சினேகிதன் எப்பொழுதும் நேசிக்கிறான், உபத்திரவகாலத்துக்காகச் சகோதரன் பிறக்கிறான்.—யெ புத்தியினன் தன் சினேகிதனுக்கு முன்பாகப்பி யக ணைபட்டுக்கைபோடுவான்.—வாதப்பிரியன், பா தகப்பிரியன்: தன் வாசலை உயர்த்துகிறவன் அ உயழிவைநாடுகிறான்.—மாறுபாடான இருதயமுள்ளவன் செளக்கியத்தைப்பெறான்: புரட்டுநாவுள் உக ளவன் தீமையில் விழுவான்.—மூடபுத்திரனைப் பெறுகிறவன் துக்கத்தை அடைவான்:மதியீன உஉ ணுடைய பிதா மகிழான்.—மனமகிழ்ச்சி ஓளவு தம்போற் சொஸ்தஞ்செய்யும்: நொறுங்கிய ஆவி உக யோ எலும்புகளை உலர்ப்பண்ணும்.—துன்மார்க்கன் நியாயநெறிகளைப் புரட்டும்படி மடியினிள் உசுறு பரிதானம் வாங்குவான்.—புத்திமானுக்குமுன் பாக ஞானமுண்டு; மூடனுடையகண்ணோபுமி உடு யின்சுடைஎல்லையற்றசெல்லுகின்றது.—மூடபுத்திரன் தன் பிதாவுக்குத் துக்கமும், தன்னைப்பெற் உசுறவளுக்குக் கசப்புமாவான்.—நீதிமானைத்தண்டிப்பதும், நியாயஞ்செய்கிற பிரபுகளை அடிப்பதும் உசுறதகுதியல்ல.—அறிவையுடையவன் தன் வாக்குகளை அடக்குகிறான்: விவேகி குளிர்ந்தமனமுள்ள உசுவன்.—பேசாநிரந்தால்மூடனும்ஞானவானென் றெண்ணப்படுவான்: தன்னுதடுகளைமூடுகிறவன் புத்திமானென்றெண்ணப்படுவான்.

யெ. அதிகாரம்.

பிரிந்த மனுஷன் தான் இச்சித்தவைகளைநாடி உ எல்லாஞானத்திலுங் கையெடுகிறான்.—மூடன்ஞானத்திற் பிரியம்வைக்காமல் தன்மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியங்கொள்ளுகிறான்.—துன்மார்க்கன்வர அவமானமும், அவமானத்தோசு டே நிந்தையுமவரும்.—மனுஷருடைய வாய் மொழிகள், ஆழமான சலம்போலிருக்கின்றன; ஞானத்தினூற்று, பாய்கிற ஆற்றைப்போலிருக்கின்றது.—வழக்கிலே நீதிமானைத்தோற்கடிக்கிற தற்குத் துன்மார்க்கனுக்கு இடங்கொடுப்பது தசு காது.—மூடனுடைய உதடுகள் விவாதத்தில் துழையும, அவன்வாய் அடிகளைவர அழைக்கும்.—மூடனுடைய வாய் அவனைக்கெடுக்கும், அவன் உ

தடுகள் அவன்பிராணனுக்குக்கண்ணி.—புறங்கு அறுகிறவனுடையவாக்குகள் காயங்கள் போலிருக்கின்றன, அவைகள் உள்எத்திற் பதியும்.—தன் கிரியையிற் சோம்பேறியானவன் வீண்செல்வுக் காரனுக்குச் சகோதரன்.—யெ கோவாலின் யநாமம் வலியதுருக்கம்: அதற்கோடி நீதிமான இரட்சிப்புப்பெறுவான்.—செல்வனுடைய பொ யக ருள் அவன் அரணைநகரம், அது அவன் எண்ணத்தில் உயர்ந்ததில்போலிருக்கின்றது.—அழி யெ வுருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கின்றது, மேன்மைவருமுன் தாழ்மையுண்டு.—காரியங்கேட்டுமுன் உத்தரஞ்சொல்லு யக கிறவனுக்கு அது புத்தியினமும் வெட்கமுமாயிருக்கின்றது.—மனுஷனுடைய ஆவி அவன்பெல் யசு வீனத்தைத்தாங்கும்; நொறுங்கிய ஆவியையோ தாங்குபவன்யாவான்.—புத்திமானுடைய மனம் அ யடு திவைச்சம்பாதிக்கும்; ஞானியின்செவி அறிவைநாடும்.—ஒருவனுடைய காணிக்கை அவனுக்கு யக இடமுண்டாக்கிப் பெரியோர்களுக்குமுன்பாக அவனைக்கொண்டுபோய்விடும்.—தன் வழக்கிலே யெ முதல்பேசுகிறவன் நீதிமான்போற்காணப்படுகிறான்; அவன் அயலானே வந்து அவனைப்பீட்சிப்பான்.—திருவுள்சீட்டு விரோதங்களை யொ யெ யுழித்துப்பலவான்களுக்குள்ளேபங்கிடுகின்றது.—அரணை நகரத்தைப்பார்க்கிலுங் கோபங்கொ யக ண்டு சகோதரனை வசப்படுத்துவதற்கு: அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத்தாழ்ப்பான் போலிருக்கின்றன.—மனுஷனுடைய வயிறு உய அவன்வாயின் பலனால் திருத்தியடையும்; தன் உதடுகளின் விளைவினால் அவன் நிரப்பப்படுவான்.—மரணமுஞ் சீவனும் நாவுக்காநீனம்: அ உசு திற் பிரியமானவர்கள் அதின்கனியைப்புகிப்பார்கள்.—மனைவியைக் கொள்ளுகிறவன் நன்மை உஉ பெற்று, யெ கோவாலின் தயையைப்பெறுகிறான்.—தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான், செல் உக வனோ கடிய உத்தரங்கொடுக்கிறான்.—நேசமுன் உசு ளசினேகிதருண்டு; சகோதரனிலும் நேசமுள்ள சினேகிதனுமுண்டு.

யக. அதிகாரம்.

மாறுபாடுள்ள உதடுகையுடைய மூடனிலும், க நேர்மையாய்நடக்கிறதரித்திரன் நல்லவன்.—ஆத் துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல, காவில் துரிதமானவன் பாவுஞ்செய்வான்.—மதியீனம் க மனுஷனுடைய வழியைக்கோணலாக்கும்: அவன் மனம் யெ கோவாவுக்கு விரோதமாய் விசனங்காட்டுகின்றது.—செல்வம் சினேகிதரைச் ச பெருகச்செய்யும்: தரித்திரனோ தன் அயலவ னால் நெகிழ்ப்பட்டிருக்கிறான்.—பொய்ச்சாட் டு

(யக) எரே.யெ.உய. க.பேதுரு.க.க. (யச) க.தெச.ச.யக. (யடு) யாத்.உக.எ. ஏசா.டு.உக. (யெ) ருத்.க.யசு. அதி. யெ.உச. (யெ) அதி.க.க. (யக) அதி.யக.யெ. (உய) யாக்.க.அ. (உச) அதி.யெ.க. (உஉ) அதி.யெ.உடு. சங்.உஉ. யடு. (உக) யாத்.உக.அ. (உச) அதி.யசு.சு. பிர.உயச. (உடு) அதி.யெ.க. (உசு) வச.யடு. அதி.யெ.டு. (உஎ) யாக். க.யக. (உஅ) யோபு.யக.டு.—(யெ) அதி. க.) யூதா.யக. (ச) அதி.யெ.யக. சங்.எ.அ.உ. (டு) லேவி.யக.யடு. உபா. க.யெ. (எ) அதி.யெ.யசு. பிர.யெ.யெ. (அ) அதி.யெ.யெ. (க) அதி.உய.உச. (ய) உசாமு.உஉ.க.டுக. சங்.யெ.உ. (யக) அதி.யெ.யடு. (உஉ) அதி.யக.உ. (யக) யோவா.எ.டுக. (யசு) ஆதி.கூ.உ.உ. க.சாமு.உடு.உஎ. (உய) அதி. யெ.யசு. (உச) மத்.யெ.கூ.எ. (உக) யாக்.உ.க.—(யக) அதி. க.) அதி.உய.சு. (க) சங்.கூ.எ. (டு) யாத்.உக.க.

சிதண்டனைப்படாமலிரான், பொய்யன் தப்பா
 ஈன்.-அநேகர் பிரபுவின் தயையைவருந்திக்கேட்
 பார்கள்: கொடையாளிக்கு எவனுஞ் சிறநெகி
 எ தன்.—தரித்திரனுடைய சகோதரர் எல்லாரும்
 அவனைவெறுக்கிறார்கள்: அவனுடைய சிறநெகி
 தர் எவ்வளவு அதிகமாக அவனுக்குத் தூரமாயி
 ருக்கிறார்கள்; அவன் வாக்குகளைச்சொல்லியும்,
 அவனுக்கு ஒன்றுமில்லை.—ஞானத்தைத்தேடிப்
 பெறுகிறவன் தன் ஆத்தமத்தைநேசிக்கிறான்: புத்
 தியைக் காக்கிறவன் நன்மை அடைவான்.—
 பொய்ச்சாட்சி சிண்டனைக்குத்தப்பான், பொய்
 யன் நாசமடைவான்.—சம்பிரமம் மூடனுக்குத்த
 காது; பணிவிடைக்காரன் பிரபுகளை ஆண்டு
 யிக கொள்வது எவ்வளவு அதிகம்.—மனுஷன்விவே
 கத்தினால் தன் கோபத்தை அடக்குவான்; குற்
 டெற்றத்தைமன்னிப்பது அவனுக்கு மகிமை.—இரா
 சாவின் கோபஞ்சிங்கத்தின் ஆரவாரத்திற்குச் ச
 மானம்; அவனுடைய தயை புல்லின்மேற்பெய்
 யுகிற பணியைப்போலாகும்.—மதியன் புத்திரன்
 தன் பிதாவுக்குத் துக்கமாயிருப்பான்: மனைவி
 யின் கலகம் ஒழியாத ஒழுக்கு.—வீடும் செல்வ
 மும் பிதாக்களால்வருஞ்சுதந்தரம்: பத்தியுள்ளம
 யெனினவியோயெயே கோவா அருளும் ஈகை.—சோம்
 பல் கணரித்திரையைக்கொடுக்கும்; அசதியான
 யுக ஆத்தம பசியினால் வருந்தும்.—கட்டினையைக்
 காத்துக்கொள்ளுகிறவன் தன் பிராணனைக்காகக்
 கிறான்; தன் நெரிசினே அவனுக்கிறவன் இறந்
 யென துபோவான்.—தரித்திரனுக்குத் தயைசெய்பவன்
 யெ கோவா வுக்குக் கடன்கொடுக்கிறான்; அ
 யெ வன்செய்ததற்கு அவர்பிரதி அளிப்பார்.—நம்பிக்
 கையிருக்கையில் உன்புத்திரனைக்கடிந்துகொள்,
 யுக நீ அவன் கெட்டுப்போகும்படி விடாதே.—மி
 குந்தகோபமுள்ளவன் தண்டனைபெறுவான்: நீ
 அவனை விடுவீல்தால் திரும்பவும் அதைச்செய்ய
 உய வேண்டும்.—முடிவில் நீ ஞானமுள்ளவரையிருக்
 கும்படி ஆலோசனையைக்கேட்டு, போதகத்தை
 உக ஏற்றுக்கொள்.—மனுஷனுடைய இருதயத்திலுள்
 எள்ளண்ணங்கள் யிருக்க; ஆனலும் யெ கோவா
 உஉவின் ஆலோசனையே ஸ்திரப்படும்.—மனுஷனு
 டைய தயை அவனை மதிக்கப்படச்செய்யும்;
 உக பொய்யனிலுந்தரித்திரன் நல்லவன்.—யெ கோ
 வா வைப் பற்றும்பயம் சீவனைத்தரும்: அதைப்
 பெற்றவன் திருத்தியடைவான்; தீமை அவனை
 உச அணுகாது.—சோம்பேறி தன் கையை மார்பில்
 வைத்துத்திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்க
 உடு மாட்டான்.—நிந்தனைக்காரனை அடித்தால் பேதை

சாவதானமாயிருப்பான்: புத்திமானைக் கடிந்து
 கொண்டால் மென்மேலும் அவன்புத்தி அதிக
 ரிக்கும்.—தன்பிதாவைக் குறைவடையப்பன் உச
 ணி, தன்மாதாவைத்தூர்த்தினபுத்திரன், இவச்சை
 யையும் அவமானத்தையும் வருவிப்பான்.—என் உஎ
 மகனே, அறிவைத்தரும் வாக்குகளைவிட்டு விவ
 கும்படிசெய்யும் போதகங்களைக்கேளாமல்விடு.—
 பீலியாவின் சாட்சி நியாயத்தை நிந்திக்கிறான்: உஅ
 தன்மார்க்கருடைய வாய் பாவத்தைப் பட்சிக்
 கும்.—நிந்தனைக்காரருக்குத்தண்டனைகளும், மூஉக
 டருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயி
 ருக்கின்றன.

உய. அதிகாரம்.

திராட்சரசம் பரியாசகன்; மதுபானம் உக்கிரகு
 ரோதி: இவைகளினால் மயங்குகிறவன் ஞானவா
 னல்ல.—இராசபயம் சிங்கத்தின்கருச்சிப்புக்குச்
 சமானம்: அவனைக்கோபப்படுத்துகிறவன் தன்
 பிராணனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்
 கிறான்.—விவாதத்தைவிட்டு விலகுவது மனுஷ
 னுக்குமேன்மை: மூடர்யாவருங் கோபமூட்டு
 வார்கள்.—சோம்பேறி குளிரினிமித்தம் உழமாட்
 டான்: ஆதலால் அறுப்பில் பிச்சைகேட்டா
 லும் அவனுக்கொன்றுங் கிடையாது.—மனுஷ
 னுடைய மனதின் ஆலோசனை ஆழமானசலம்
 போலிருக்கின்றது; புத்திமானே அதைமொண்
 டுகொள்வான்.—அநேகர் தங்கள் தங்கள் உதார
 க தயையைப் பிரசித்தப்படுத்துவார்கள்: உண்மை
 யான மனுஷனைக்கண்டவன் யாவன்.—நீதிமான்
 எ தன்னேர்மையிலேநடக்கிறான்: அவனுக்குப்பின்
 அவன் சந்தியார் வாழ்த்தப்படுவார்கள்.—நியாயா
 அ சனத்தில்வீறியிருக்கும் இராசா தன் கண்களினால்
 தீமையை எல்லாஞ் சிதறப்பண்ணுகிறான்.—என்
 க னிரதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவம
 றச்சுத்திகரிக்கப்பட்டேனென்று சொல்லத்தக்க
 வன்யாவன்.—நானாவத் திறைகல்லும், நானாவ
 ய தமுக்கத்தலவ்வாக் கருவிகளுமாகிய இரண்டி
 யெ கோவா வுக்கு அருவருப்பானவைகள்.—
 பின்னையின்செய்கையும் சுத்தமோசெவ்வையோ
 யிக வென்பது அவன் நடக்கைகளினால் அறியப்ப
 டும்.—கேட்கிறசெவியும், காண்கிறகண்ணுமாகிய
 யெ இவ்விரண்டையும் யெ கோவா சிருஷ்டித்
 தார்.—நீ நித்திரையைவிரும்பாதே, விரும்பினால்
 யெக ரித்திரளுவாய்; உன் கண்களைத்திறந்துவிடு, அப்
 பொழுது ஆகாரத்தினால் திருத்தி அடைவாய்.—
 கொள்ளுகிறவன் நல்லதல்ல, நல்லதல்லவென்கி யச

(சு) அதி.யெ.அ. (எ) அதி.யெ.உய. சங்.க.யெ. (அ) அதி.யெ.உய. (ய) அதி.க.யெ.உ. பிர.யெ.சு.எ. (யெ) அதி.
 யெ.உ.க. யா.க.யெ. (யஉ) ஒசி யெ.யெ. (யக) அதி.யெ.க. அதி.உ.க.யெ. (யச) உ.கொரி.யெ.யெ. (யடு) அதி.
 சு.க. அதி.யெ.ச. (யசு) லூக்.யெ.உ.அ. (யஎ) பிர.யெ.க. மத்.யெ.ச.உ. உ.கொரி.க.சு.எ.அ. எ.பி.சு.யெ. (யஅ) அதி.யெ.
 உ.ச. (உய) சங்.க.எ.க.எ. (உக) யோபு.உ.க.யெ. சங்.க.யெ.யெ. எசா.யெ.உ.ச.உ.எ. அப்.டு.க.க. எ.பி.சு.யெ. (உக)
 க.தீமோ.ச.அ. (உச) அதி.யெ.யெ. (உடு) அதி.உ.க.யெ. உ.பா.யெ.யெ. (உஅ) யோபு.யெ.யெ. (உக) அதி.யெ.யெ.—
 (உய. அதி. க.) அதி.க.உ.க. அதி.உ.க.உ.க.யெ. எசா.உ.அ.எ. ஒசி.ச.யெ. (உ) அதி.யெ.யெ. (ச) அதி.யெ.ச. அதி.
 யெ.யெ. (டு) அதி.யெ.ச. (சு) மத்.சு.உ. லூக்.யெ.யெ. சங்.யெ.உ.க. லூக்.யெ.அ. (எ) உ.கொரி.க.யெ. (க) க.இரா.
 அ.ச.சு. யோபு.யெ.ச. சங்.டு.க.டு. பிர.எ.உ.யெ. க.கொரி.ச.ச. க.யோவா.க.அ. (ய) உ.பா.உ.டு.யெ. மீகா.சு.யெ.யெ.
 (யக) மத்.எ.யெ. (யஉ) யா.ச.யெ. (யக) அதி.சு.க. ரோ.யெ.யெ.

ரூன்: கொண்டுபோனபின்போ, மெய்ச்சிக்கொ
 யுள்ளிருக்கிறான்.—பொன்னும் மிகுதியானமுத்துகளு
 யென்றே: ஞானம்பொருந்திய உதகைகளோ விலை
 யேறப்பெற்ற ஆபரணம்.—அந்நியனுக்காகப்பி
 ணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொ
 ள்: அந்நிய ஸ்திரியினியமித்தம் அவன் கையிலீடு
 ளவாங்கிக்கொள்.—வஞ்சனையினால் வந்தபோசனம்
 மனுஷனுக்குச்சுவையுள்ளது; பின்போ அவனு
 யிடையவாய் மணலினால் நிரப்பப்படும்.—அபிப்
 பிராயம் ஆலோசனையினால் ஸ்திரப்பப்படும்: நல்
 யகல ஆலோசனையோடே யுத்தம்பண்ணு.—புறங்
 கூறித் திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்த
 துவான்: ஆதலால் தன்னுடையகையினால் நயங்காட்
 உய்கிறவனோடே கலவாதே.—தன் பிதாவையாகி
 ளும் மாதாவையாகிலும் தூஷிக்கிறவனுடையநீ
 உக பம் அகோர அந்தகாரத்திலணைந்துபோம்.—ஆரம்
 பத்தில் துரிதமாகக்கிடைத்த சுதந்தரம்முடிவில்
 உஉ அணுகலப்படாது.—தீமைக்குப் பிரதிசெய்வே
 னென்று சொல்லாதே; யெகோவாவையே
 உக காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.—நானாவித
 நிறைகற்கள் யெகோவாவுக்கு அருவருப்பா
 உச னவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.—மனுஷனு
 டையநடைகள் யெகோவாவினால் உண்டா
 னவைகள்; ஆகையால் மனுஷன் எவ்விதமாய்த்
 உடு தானே தன் வழியை அறியான்.—பரிசுத்தமான
 தைவிழுங்கிச்சங்கற்பஞ்செய்தபின்புவிசாரணை
 உசு செய்வது மனுஷனுக்குக் கண்ணியாகும்.—ஞா
 னமுள்ள இராசா துன்மார்க்கரைச்சிதற அடித்
 து, அவர்கள்மேலுருளையைச் செலுத்துவான்.—
 உஎ அந்தரங்கத்திலுள்ளவைகளை ஆராய்ந்துபார்க்கிற
 யெகோவாவின் தீபம் மனுஷனுடையஆவி.—
 உஅதையுஞ் சத்தியமும் இராசாவைக்காக்கும்: அ
 வன் சிங்காசனம் தயையினால் ஸ்தாபிக்கப்பட
 உகும்.—வாலிபருடையபெலம் அவர்கள் மேன்
 மை: விருத்தருடையநரைமயிர் அவர்களுடைய
 கூடு செளந்தரியம்.—காயத்தின் தழும்புசளும், உள்ளத்
 திலுறைக்கும் அடிகளும், தீமைமையப்பரிகரிக்கு
 ம் ஒளவுதம்.

உக. அதிகாரம்.

இராசாவின் இருதயம் யெகோவாவின்
 கையிலிருக்கின்றது: நீர்க்கால்களைப்போல அ
 வர் தமது சித்தத்தின்படி அதைத் திருப்புகி
 உ ரார்.—மனுஷனுடைய எந்தவழியும் அவன் பா
 ளவைக்கு நேர்மையாகத் தோன்றுகின்றது: யெ
 க கோவா இருதயங்களைப் பரிட்சிக்கிறார்.—ப
 ளியைப் பார்க்கிலும் நீதியையும் நியாயத்தையு
 ஞ் செய்வது யெகோவாவுக்குப் பிரியமா
 ச னது.—மேட்டிமையான பார்வையும், அகந்தை

யுள்ளமனமும், துன்மார்க்கருடைய ஓளியும்
 அவர்கள் பாவத்தை வெளிப்படுத்தும்.—
 சாக்கிரதையுள்ளவனுடையசிந்தனைகள் செல்வ
 ளு த்துக்கும், பதறுகிறவர்களுடையவைகளோ, தரி
 ப்திரத்திற்கும் ஏதுவாகும்.—பொய்நாவினால்பொ
 சு ருளைச் சம்பாதிப்பது மரணத்தைத் தேடுகிறவர்
 களுடைய சஞ்சலமுள்ளமாயை.—துன்மார்க்கர்
 எ கொள்ளையாடுதல் அவர்களைக்கெடுக்கும்; அவர்
 கள் நியாயஞ்செய்யாமல் மறுக்கிறார்கள்.—மனு
 அ ஷனுடையவழி கோணலும் வேற்றுமையுமுள்
 ளது: சுத்தனோ, அவன் கிரியை செல்வையான
 து.—கலக்காரியோடே ஒரு பெரிய வீட்டில்
 க வாசம்பண்ணுவதிலும், வீட்டின்மேல் ஒரு மூ
 ய லையில் தங்குவது நலம்.—துன்மார்க்கனுடைய
 ம மனநீமைமைய விரும்பும்: அவன் அயலான்
 அவன்பார்வையில் தையபெறமாட்டான்.—நிந்
 ய க தனைக்காரன் தண்டிக்கப்பட்டால், பேதை ஞா
 னம்பெறுவான்: ஞானவான் போதிக்கப்பட்
 டால், அறிவில் அதிகரிப்பான்.—நீதிமான் துன்
 ம மார்க்கருடைய வீட்டைச்சிந்தனையோடே பா
 ர் க்கிறான்: கடவுள்துன்மார்க்கரைத்தீமையினியித்
 த தங்கவழிக்கிறார்.—தரித்திரன் ஓலமிடும்பொழுது
 ய க தன்செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தா
 னும் ஓலமிடும்பொழுது கேட்கப்படான்.—அந்த
 ம ஷரங்கமானகாணிக்கைகோபத்தையும், மடியிலுள்
 ள்ளபரிதானங்கரோதத்தையும் ஆற்றும்.—நியாயஞ்
 ய டு செய்வது நீதிமான் களுக்குச் சந்தோஷம்: தூர்க்
 கிரியைக்காரருக்கோ அழிவு.—ஞான நெறியை
 ய க விட்டுத்திரிகிறவன் மரித்தோரின் சபையில்தரிப்
 பான்.—சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்: தி
 ய ள ராட்சரசத்தையும் என்னெனையையும் விரும்புகிற
 வன் செல்வனாகான்.—நீதிமானுக்குத் துன்மார்க்
 ய அ களும், நேர்மையானவனுக்கு அதிகிரமக்கார
 னும் மீட்கும்பொருளாவார்கள்.—கலகமுங்கேர்
 ய க பமுமுள்ள ஸ்திரியுடன் வாசம்பண்ணுவதிலும்,
 வ னத்திலவாசம்பண்ணுவது நலம்.—ஞானவானு
 உ ய டைய ஸ்தலத்தில் விரும்பப்படத்தக்க திரவிய
 மும் எண்ணெயுமுண்டு: மூடனோ அதைச்செல
 வ பிழிப்பான்.—நீதியையுந்தயையையும் பின்பற்று
 உ க கிறவன் சீவனையும், நீதியையும், கனத்தையும்
 பெறுவான்.—ஞானவான் பெலவான்களுடைய உஉ
 ந கரத்தின்பிரவேசித்து, அவர்களுடைய நம்பிக்
 கைக்கிடமாகிய அரணையிடக்கிறான்.—தன்வா
 உ க யையும் நாவையுங் காக்கிறவன், ஆபத்துகளுக்
 குத் தன் பிராணைவிவக்குகிறான்.—அகந்தை உச
 ய யாய் எல்லாஞ்செய்கிறவனுக்கு, இறுமாப்பு
 அ கங்காரமுமுள்ள நிந்தனைக்காரனென்று பெ
 ய யர்.—சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய இ
 உ டு சையாததினால், அவன்விருப்பம் அவனைநாசப்

(யடு) யோபு.உஅ.யெ.உக. அதி.க.யடு. (யஎ) அதி.க.யஎ. (யஅ) அதி.யடு.உஉ. ஊக்.யச.கக. (யக) ரோ.யச.யஅ.
 (உய) யாத்.உக.யஎ. மத்.யடு.ச. யோபு.யஅ.டு.ச. (உக) அபகூ.உ.ச. (உஉ) உபா.கூ.கடு. ரோ.யஉ.யஎ.யக.
 க.தெச.டு.யடு. க.பேதுரு.க.க. உசாமு.யச.யஉ. (உச) சங்.கஎ.உக. (உடு) பிர.டு.ச.டு. (உஎ) க.கொரி.உ.யக.
 (உக) அதி.யச.கக.—(உக. அதி. உ.) ஊக்.யச.யடு. (க) கசாமு.யடு.உஉ. சங்.யடு.அ. ஏசா.க.யக. ஒசி.ச.ச.
 மீகா.ச.எ.அ. (க) அதி.யக.யக. (ய) யாக்.ச.டு. (யக) யாக்.உ.யக. (யஅ) ஏசா.சக.உ.ச. (உய) மத்.உடு.க.ச. (உச)
 மத்.டு.ச. (உஉ) பிர.க.யசு. (உக) யாக்.க.உ.

உசு படுத்தும்.—அவன்நாடோறும் ஆவலுடன் இச்சிக்கிரான்: நீதிமாளே மறுக்காமற் கொடுக்கிரான்.—உஎ துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது: அதைத்தார்ச்சிந்தையோடே செலுத்தினாலொவ்வ உஅ எனவதிகம்.—பொய்ச்சாட்சிநாசுமடைவான்: கேட்டுச் சத்தக்கமனுஷனோடு எப்பொழுதும் பேசலாம்.—உக துன்மார்க்கன் தன்முகத்தைக் கடினப்படுத்துகிரான்: நேர்மையானவனோ தன்வழியைச் செவ்வியலாக வைப்படுத்துகிரான்.—யெ கோவாவுக்கு விநோதமான ஞானமுயில்லை, புத்தியுயில்லை, ஆகவே லோசனையுயில்லை.—குதிரையுத்தினத்திற்காக ஆயத்தமாக்கப்படும்: செயமோ யெ கோவாவினால வரும்.

உஉ. அதிகாரம்.

மிசுதியான செல்வத்திலும் நற்கீர்த்தி உத்தமம், உ பொன் வெள்ளியிலும் தையையே நலம்.—செல்வருந்தரித்திரரும் ஒருவரோடொருவர் எதிர்ப்படுகிரார்கள்: யெ கோவாவே அவர்களையாவருக்கும் சிறுஷ்டிகார்த்தம்.—விவேகி ஆபத்தைக்கண்டு மறைகிரான், பேதையரோ எதிர்சென்று தண்டிக்கப்படுகிரார்கள்.—தாழ்த்த சிந்தையினாலும், யெ கோவாவை பற்றும் பயத்தினாலும், செல்வமும், மென்மையும், சீவனும் வரும்.—மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முன்னுக்கருங்கண்ணிகளமுண்டு: தன்பிராணனைக்காக்கிறவன் அவைகளுக்குத்தாரமாவான்.—அவன் நடக்கவேண்டிய வழியிலே பிள்ளையை நடத்து: அவன் முதிருங்காலத்தில் அதை விடான்.—செல்வந்தரித்திரனை ஆளுகிரான், கடன்வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.—அநியாயத்தை வினைக்கிறவன் கிவலைசத்தை அறுப்பான்: அவன் உக்கிரமில்லாறு ஒழியும்.—நற்கண்ணன் வாழ்த்தப்படுவான்; அவன் தன் ஆகாரத்தைத் தரித்திரனுக்குக் கொடுக்கிரான்.—நிந்தனைக்காரனைத் துரத்தி விட்டால் விவாதம் நீங்கும்; விநோதமும் அவமானமும் ஒழிந்துபோம்.—மனச்சத்தத்தைவிரும்புகிறவனெவனோ அவனுடைய உதடுகளின் இனிமையினிமித்தம் இராசா அவனுக்குச் சிநேகிதனாய் உவான்.—யெ கோவாவின் கண்கள் ஞானத்தைக்காப்பாற்றும், அவர் அதிகிரமக்காரனுடைய வாக்குகளைத் தடுமாறச் செய்வார்.—வெளியிலே சிங்கம் நிற்கின்றது, வீதியிலே கொலைசெய்யப்படுவேனென்று சோம்பேறிசொல்லுவான்.—உசு வேசையின்வாய் ஆழமான குழி: யெ கோவாவினால வெறுக்கப்பட்டவன் அதிலே விழுவான்.—உடு பிள்ளையின் மனதில் மதியினங்கட்டப்பட்டிருக்கின்றது; தண்டனைமில்லாறு அதை அகற்றித் துயிர்ப்படுத்தும்.—தனக்குச் செல்வம் அதிகரிக்கும்

படி தரித்திரனை உபத்திரவப்படுத்துகிறவனும், செல்வனுக்குத்தானஞ்செய்கிறவனும் நிச்சயமாய்த் தரித்திரராவார்கள்.—உன் செவியைச் சாயப்பெனது ஞானிகளுடைய வாக்குகளைக்கேட்டு, என்னபொதகத்தை உன் இருதயத்தில் வை.—அவை உஅகளை உன்னுள்ளத்தில் காத்துக்கொண்டால் இன்பங்கிடைக்கும்; அவைகள் உன்னதுடுகளிற் சிறக்கும்.—நீ யெ கோவாவின் மேல் நம்பிக்கையாயிருக்கும்படி, இன்றைத்தினம் நான் உனக்கு, உனக்கே அறிவித்தேன்.—நான் சத்திய உலவாக்குகளின் சத்தியத்தை உனக்குத்தெரிவிக்கும்படிக்கும், உனக்கு அனுப்பினவர்களுக்கு நீ சத்தியவாக்குகளை உத்தரமாகச் சொல்லும்படிக்கும்,—யுத்தியிலும் ஞானத்திலும் நான் உனக்கு உக முக்கியமான பொருள்களை எழுதவில்லையா.—அவன் தரித்திரமுள்ளவனெயிருப்பதினால்தரித்தி உஉரனிடத்தில் கனவெடுக்கப்படாது: சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.—யெ கோவா அவர்கள் வழக்கை நடத்த உக துவார், அவர்களைக்கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக்கொள்ளையிடுவார்.—கோபியுடன் உசு சிநேகிக்கொள்ளாதே; உக்கிரமுள்ள மனுஷனுடனே நடவாதே.—நீ அவனுடைய நெறிகளைக்கற் உடுறுக்கொண்டு, உன்பிராணனுக்குக் கண்ணியை வருவிக்கவுங்கடும்.—கைபோடுகிறவர்களிடத்திலும், கடனுக்காகப் பிணைநிற்கிறவர்களிடத்திலுஞ்சேராதே.—கடனிறுக்க உனக்கு ஒன்று உமில்லாதிருந்தால், உன்கீழிருக்கும்படுக்கையை அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதென்ன.—பிஅ தாக்கன்ஸ்தாபித்த பூருவ எல்லையைமாற்றாதே.—ஒருவன் தன்கிரமையில் சாக்கிரதையுள்ளவனாய் உகருக்க நீ கண்டாலோ, அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல் இராசாக்களின் சமூகத்தில் நிற்பான்.

உக. அதிகாரம்.

நீ புசிக்கும்படி அதிபதியோடே இருந்தால், உ கனக்கு முன்னிருக்கிறவனின் னானென்று நன்றாகச் சிந்தித்துக்கொள்.—நீ போசனப்பிரியனாய் உருந்தால், உன் தொண்டையிலே சத்தியைவை,—அவனுடைய சுவையுள்ள பதார்த்தங்களை நீ இச்சிக்கலாகாது: அவைகள் மயக்கும் ஆகாரம்.—நீ செல்வனாயிருக்கப் பிரயாசப்படாதே; உன்சுய புத்தியைச்சாராதே.—இல்பொருளின்மேல் நீ கண் டுவைப்பாயா; அதுகழுக்கைப்போலச் சிறகுகளைக் கொண்டு ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோகும்.—வன் கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே, அவனுடைய சுவையுள்ள பதார்த்தங்களை இச்சிக்கவும் வேண்டாம்.—அவன் தன்மனதிலெண்ணுகிற படியே இருக்கிறானே: நீ போசனபானம் பண்

(உசு) சங்.கௌ.உசு. (உஎ) சங்.ருய்.க. ஏசா.சுசு.க. ஏரே.சு.உய். ஆமோ.டு.உஉ. (கூ) ஏசா.அ.கூய். ஏரே.சு.உக. அப்.டு.கூ. (கூ) சங்.உய்.ஏ. ஏசா.கூ.க.—(உஉ. அதி. க.) பிர.எ.க. (உ) க.கொரி.யெ.உக. யோபு.கூ.ய்டு. (கூ) அதி.உஎ.யெ. (ச) மத்.சு.கூ. (டு) க.யோவா.டு.யு. (சு) ஏபே.சு.ச. உ.திமோ.கூ.ய்டு. (எ) யாக்.உசு. (அ) யோபு.சு.அ. ஒசி.ய்.யூ. (க) உ.கொரி.கூ.சு. (யூ) அதி.உசு.யூ. (யச) அதி.உ.யெ. பிர.எ.உசு. (உய்) ஊக் க.கூ.ச. க.பேதுரு.கூ.ய்டு. (உக) அதி.அ.சு. (உஉ) யாத்.உக.சு. சக.எ.ய். மல்.கூ. (உக) க.சாமு.உசு.யெ. ஏரே.டு.க.கூ. (உசு) அதி.சு.க. (உஅ) உபா.யூ.யூ. அதி.உகூ. —(உக. அதி. ச.) க.திமோ.சு.கூ.ய். ரோ.யெ.யூ. (சு) உபா.யூ.கூ.

னென்று உன்னுடன் சொன்னாலும் அவன் மனம் அ உன்னோடிராது.—நீ புசித்ததுண்டத்தை வாந்தி பண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோக வாய்.—மூடனுடைய செவிக் கேறப் பேசாதே: அவன் உன் வாக்கில் அடங்கும் ஞானத்தை அவ ல் மதிப்பான்.—பூருவ எல்லையையாற்றாதே; திக்கற் தவர்களுடைய நிலங்களில் பிரவேசியாதே.—
 103 அவர்களுடைய மீட்பர் வல்லவர். அவர் உன்னு டன் அவர்களுடைய வழக்கை நடத்துவார்.—
 104 உபோதகத்தில் சிந்தைவைத்து ஞானமுள்ளவாக்க லுக்குகளுக்குச் செலிகொடு.—பின்னையைத் தண்டி யாமல் விடாதே: அவனை அடித்தால் அவன் மரி யுச யான்.—நீ மீவாற்றினால் அவனை அடித்து, நரகத் திற்கு அவன் ஆத்துமத்தைத் தப்புவிப்பாய்.—
 105 என்மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந் தால் என் இருதயம், என்னுடையதே, மகிழ்ந்தி யுச ருக்கும்.—உன் உதிகள் நேர்மையானவைகளைப் பிள எடுக்கினால் என்னுள்ளம் மகிழும்.—உன் மனதைப் பாவிகள் மேற்பொருமை கொள்ளவிடாதே: நீ நா டோறும் யெகோவாவைப் பற்றும் பயத் தியு தோடிரு.—மெய்யாய் முடிவுவரும்; உன் அபேத் தியை அபத்தமாகாது.—என்மகனே, நீ செலிகொ டித்து, ஞானமடைந்து, உன் மனதை நன்னெறி உய யில் நடத்து.—மதுபானப் பிரியரையும், மாமிச உச போசனப் பிரியரையுஞ்சேராதே.—வெறியனும் போசனப் பிரியனும் தரித்திரராவார்கள்: நித்தி உச ரைகந்தைகளை உடுப்பிக்கும்.—நீ உன்னைப்பெற் ற உன்பிதாவுக்குச் செலிகொடு, உன் மாதா வய துசென்றவளாகும் பொழுது அவளை அவமதியா உச தே.—சத்தியத்தையும், ஞானத்தையும், உபதேசத் தையும், புத்தியையும் வாங்கு, விற்காதே.—நீதிமா னுடைய பிதா மிகவுந் களிகூருவான்: ஞான முள்ள பின்னையைப்பெற்றவன் அவனால் மகிழு உடுவான்.—உன்பிதாவும் மாதாவும் மகிழுவார்கள், உச உன்னைப்பெற்றவன் சந்தோஷப்படுவான்.—என் மகனே, உன் இருதயத்தை எனக்குத்தா, உன் கண் உச கள் என் வழிகளை உற்றுப்பார்க்கக்கடவன்.—வே சை ஆழமான படுகுழி; பரஸ்திரி நேருக்கமான உச துரவன்—அவன்கொள்ளக்காரனைப்போலப்பதுங் கியிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைவருத்திக் உச கப்பண்ணுகிறான்.—ஆருக்குவேதனை, ஆருக்குத் துக்கம், ஆருக்குவிவாதங்கள், ஆருக்குக்கலகம், ஆருக்குக் காரணமில்லாத காயங்கள், ஆருக்குச் சூய சிவந்தகன்கள்.—மதுபானமிருக்குமிடத்திலவெ குகாலந் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாரா சூய யந்தேடப்போகிறவர்களுக்குமேயுண்டு.—மதுபா னம், இரத்தவருணமாய்ப் பாத்திரத்தில்தன்நிறத்

தைக்காட்டிப்பக்குவமாகும் பொழுது, நீ அதை நோக்காதே.—அது முடிவிலேபாம்பைப்போலக் கூச கடிக்கும், விரியனைப்போலக்குத்தும்.—உன் கண் கூச கள் பரஸ்திரிகளை நோக்கும், உன் இருதயம் மாறு பாடுகளைப்பிறப்பிக்கும்.—சமுத்திரமத்தியில் ப கூச பக்கிறவனுக்கும் பாய்மரத்தின் துளியிற் படுக் கிறவனுக்கும் ஒப்பாவார்.—அவர்கள் என்ன அக் குடித்தார்கள், எனக்கு நோகவில்லை: அவர்கள் என் னை அறைந்தார்கள், நான் உணரவில்லை: நான் விழிக்கும்பொழுது அதைப்பின்னுந் தேடுவே னென்பாய்.

உச. அதிகாரம்.

துஷ்டமனுஷர் உபத்திரவத்தைச் செய்யும்படி க தங்கள் இருதயத்தில் ஆலோசித்து, தங்களுடைய உதிகளினூறகிலேசத்தைக்குறித்துப்பேசியிருக் கிறபடியால்,—நீ அவர்களைமேற்பொருமைகொள் உ ளாதே; அவர்களைச்சேரவும் விரும்பாதே.—ஞானத் தினூலேவீடுகட்டப்பட்டு, புத்தியினால்ஸ்திரமாத் தப்பும்.—ஞானமூலமாக அதின் அறைகள் அரு ச மையும் இனிமையும் மானசகலவிதப்பொருள்களினு ளும் நிரப்பப்படும்.—ஞானமுள்ளவன் பலவான்; 106 அறிவுள்ள மனுஷன் பராகிரமத்தில் அதிகரிப் பான்.—நல்ல ஆலோசனையோடே யுத்தஞ்செய்: 107 ஆலோசனைக்காரர் அநேகரால் செயங்கிடைக் கும்.—ஞானம் மூடனுக்கு எட்டாமல் உயரமாயி 108 எ ருக்கின்றது: அவன் நியாயஸ்தலத்தின் வாச லில் தன் வாழத்திற்குக்கமட்டான்.—நீமையைச் 109 செய் ஆலோசனை செய்கிறவன் தீயனென்றெ ண்ணப்படுவான்.—அஞ்ஞானத்தின் நோக்கம் பா 110 வம்: நிந்தனைக்காரன் மனுஷனுக்கு அருவருப்பா னவன்.—ஆபத்துக்காலத்தில் நீ தளர்ந்தாயானால் 111 உன்பெலம் அற்பம்.—மரணத்துக்கு ஒப்பிக்கப் பட்டவர்களுக்கும் கொலையுண்ணப்போகிறவர்க ளையும் விடுவியாமல்,—அதை அறியாமென்ற 112 யாகில், இருதயங்களைச்சோதிக்கிறவர் சிந்தியா ரா; உன் ஆத்துமத்தைக்காக்கிறவர் அதை அறி யாரா; அவர் மனுஷருக்கு அவரவர் கிரியையின் படி பலனளியாரா.—என் மகனே, தேனை உண் 113 னு, அது நல்லது; கூட்டினின்றொழுநுந்தேன் சுவைத்தலுக்கு எப்படி மதுரமாயிருக்குமோ,— அப்படியே ஞானத்தின் அறிவு உன் மனதுக் 114 யுச குமதுரமாயிருக்கும்: அதைப்பெற்றால் பலன்வ ரும், உன் அபேத்சை அபத்தமாகாது.—துஷ்ட 115 டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு வி ரோதமாகப் பதுங்கியிருக்கலாகாது; அவன் தந் குமிடத்தை நாசப்படுத்தாதே.—நீதிமான் எழுத யுச

(க) மத். எ.சு. (உ) உபா. யு.க. (ய) யோபு. கூ. உச. அதி. உ.உ. உசு. (யச) க. கொரி. இ. இ. (யெ) சங். கூ. எ. சங். எ.க.க. (யச) சங். கூ. எ.க. ஓக். யச. உ. இ. (யசு) அதி. ச. உசு. (உய) ஏசா. இ. உ.உ. மத். உச. சசு. ஓக். உ.ச. கூ. ரோ. யு.க. யு.க. எபே. இ. யு. (உச) அதி. யு.க. யு. (உ.உ) அதி. ச. யு. எபே. ச. க. கூ. (உசு) மத். யு. ச. ச. (உச) அதி. யு. க. (உஎ) அதி. உ.உ. யு. (உய) பிர. எ. உசு. (உசு) ஏசா. இ. யு. உ.உ. ஆதி. ச. கூ. யு. (கய) அதி. உ.யு. க. எபே. இ. யு. (கடு) அதி. உ.எ. உ.உ. ஏரே. இ. கூ. எபே. ச. யு.க. உபா. உ.க. யு.க. ஏசா. இ. ச. யு.உ.—(உச. அதி. க.) சங். யு. எ. (உ) சங். கூ. எ. சங். எ.க.க. நீதி. க. யு. (இ) அதி. உ.ச. உ.உ. பிர. க. யு. ச. (சு) ஓக். யச. கூ. (ய) ரோ. க. கூ. (ய) சங். யு. ச. ஏசா. இ. யு. ச. எ. க. யோவா. கூ. யு. (யு) யோபு. கூ. யு. சங். க. உ.யு. ஏரே. கூ. யு.க. ரோ. உ.சு. வெளி. உ.உ. யு. (யசு) யோபு. இ. யு.க. மீகா. எ. யு. எஸ்த. எ. யு. ஆமோ. இ. உ. வெளி. யு. உ.சு.

ரம்வீழ்ந்தாலுந் திரும்பவும் எழும்புவான்: துன்
 மார்க்கரோ தீங்கில் அமிழ்ந்திருப்பார்கள்.—
 யெ ஊன்சத்தரு விழும்பொழுது சந்தோஷப்படா
 தே, அவன் இடறும்பொழுது மனம்பூரிக்கலாகா
 யடிது.—யெ கோவா காண்பார், பிரியவீனங்கொ
 ன்வார், அவனினின்று தமது கோபத்தை நீக்கி
 யுக் விடுவார்.—தீயோரைக்குறித்து விசனப்படலாகா
 து, துன்மார்க்கர்மேற்பொருமைகொள்ளாதே.—
 உய துன்மார்க்கனுக்குவரும்பலனில்லை; துன்மார்க்க
 உக னுடையவினக்கு அணைந்துபோம்.—என்மகனே,
 நீ யெ கோவா வுக்கும் இராசாவுக்கும்பய
 உஉ ப்படு: மாறுபாடுள்ளவர்களைச் சேராதே.—அவர்
 களுக்கு ஆபத்துச்சமூதியில் எழும்பும்; அவ்
 வருவாலும் வரும் நாசத்தை அறிபவன்யாவன்.—
 உஉ இவைகள்ளாணிகளின் வாக்குகள்: நியாயத்
 உச தில் முகம்பார்ப்பதுநல்லதல்ல.—துன்மார்க்கனை
 ப்பார்த்து, நீநீதிமொன்றுசொல்லுகிறவனைச்ச
 னங்கள் சபிப்பார்கள்; தேசத்தாரும் அவனைவெ
 உரு றுப்பார்கள்.—அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்
 கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்
 உச தமஆசீர்வாதங்கிடைக்கும்.—செவ்வையானஉத்த
 ரஞ்சொல்லுகிறவனுடையஉதிகெழுத்தமிடப்
 உஎ படும்.—வெளியில் உன்வேலையை ஆயத்தப்படுத்
 து, வயலில் அதை ஆயத்தப்படுத்தியபின் உன்
 உஅ வீட்டைக்கட்டு.—காரணியின்றி உன் அயலா
 னுக்கு விரோதமாகச் சாட்சிசொல்லாதே; உன்
 உக னுதகெளிதல்வஞ்சகஞ் செய்யாதே.—அவன் எ
 னக்குச்செய்தபிரகாரம்நானும் அவனுக்குச்செய்
 வேன்: அவன்செய்தசெய்கைக்கேற்கநான்செய்
 கூய வேனென்று நீ சொல்லாதே.—சோம்பேறியின்வ
 யலையும், புத்தியினனுடையதிராட்சத்தோட்டத்
 கூக தையுங் கடந்துபோனேன்.—அவைகளில் முள்
 னுக்கள் எங்கும் நெருங்கின, காஞ்சொறிகள் நி
 லத்தின்முகத்தைமுடின, அதின் கற்சுவர் இடிந்
 கூஉ துபோயிற்று.—அதைக்கண்டு, நான் அப்பொழு
 துநன்றாகச்சிந்தித்துக்கொண்டேன்: அதை நோ
 க்கிப்போதகத்தைப் பெற்றுக்கொண்டேன்.—
 கூக இன்னுங்கொஞ்சநித்திரை கொள்ளப்போகிறே
 ன், சற்றுத்தூங்கப்போகிறேன், கைகட்டிக்கொ
 கூச ண்டு நித்திரைகொள்வேனென்றாலோ:—வழிப்
 போக்கனைப்போல உன்வறுமையும், யுத்தசன்
 னத்தனைப்போல உன் குறைவும் வரும்.

உரு. அதிகாரம்.

க. இராசாக்களைக்குறித்துப்புத்திசொல்லல்: அ. க
 லகம் முதலியவைகளைக்குறித்துநானுவிதபோ
 தகங்களைபுரைத்தல்.
 யூதாதேசத்து இராசாவாகிய இஸ்கியாவின்ச
 னங்கள்போர்த்தெழுதினசலோமோனுடைய நீதி
 உ மொழிகள்.—காரியத்தை மறைப்பது தேவனுக்

கு மகிமை: காரியத்தை ஆராய்வதோ இராசாக்க
 ளுக்குமேன்மை.—வானத்தின் உயரமும், பூமி
 யின் ஆழமும், இராசாக்களின் இருதயமும்புத்திக்
 கெட்டாதவைகள்.—வெள்ளியினின்று களிம்
 ச பைரீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் பாத்தி
 ரமுண்டாக்கப்படும்.—இராசாவின் முன்னின்
 கு று துஷ்டரைத் தூரப்படுத்து, அப்பொழுது அ
 வனுடைய சிங்காசனம் நீதியினால் ஸ்திரப்ப
 க டும்.—நீ இராசாவின் சமூகத்தில்உன்னை மேன்
 மைபாராட்டாதே, பெரியோர்களுடைய ஸ்தா
 னத்தில் நில்லாதே.—நீ உன்கண்கள்கண்ட பி
 எ ரபுவின் சமூகத்தில் தாழ்ச்சிப்படுவது நல்லதல்
 ல; அவன் உன்னைப்பார்த்து மேலேவாவென்
 றால் உனக்குமேன்மையாகும்.—சமூதியில்வழக்
 அ காடலாகாது, உன் அயலான் உன்னை வெட்
 க ப்படுத்தினபின் முடிவில் என்ன செய்வாய்.—
 உன் அயலானுடன் உன்வழக்கை நடத்து; மற்
 கூ றவனுக்கு இரகசியத்தை நீ வெளிப்படுத்தாதே.—
 கேட்கிறவன் உன்னை நிர்திப்பான், உன் அவ
 ல மானம்விட்டுநீங்காது.—சமயத்துக்கேற்றசொல்
 யக வெள்ளிப்பாத்திரங்களில்வைக்கப்பட்டபொற்
 பழங்களுக்குச்சமானம்.—பொற்கடுக்கனும், பசு
 யஉ ம்பொன் ஆபரணமும் எப்படியோ, அப்படியே
 கட்டளைக்கிணங்குஞ் செவிக்குப்புத்தியூருவமா
 கக் கண்டிக்கிறவனிருப்பான்.—அறுப்புக் காலத்
 யக தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியோ,
 அப்படியே உண்மையான தானுபதி தன்னை அ
 னுப்பினவனுக்கு இருப்பான்: அவன்தன் எசமா
 னருடைய ஆத்துமாவைக் குளிர்ப்பண்ணுவா
 ன்.—கள்ள ஈவுகளைக்குறித்துத் தன்னைப் பெரு
 யச மைபாராட்டுகிறவன், மழையில்லாத மேகமுங்
 காரற்றும்போலிருக்கிறான்.—நெடும்பொறுமையிடு
 யடு னால் இராசாவைச்சம்மதிக்கப்பண்ணலாம், இ
 னியி நாய் எழும்பை நொறுக்கும்.—தேனைக்கண் யக
 டால் மட்டாய் உண்ணு, திருத்திப்பட்டால்
 வாந்திசெய்வாயே.—உன் அயலான்சலித்து உன்
 யெ னைவெறுக்காதபடி நீ அவன்விட்டுக்கு உன்காலை
 விலக்கிவிடு.—பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்
 யஅ சாட்சி சொல்லுகிற மனுஷன் சத்தியலுக்கும்,
 கட்கத்துக்கும், கூரியஅம்புக்கும் ஒப்பாவான்.—
 ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது, உ
 யக டைந்தபல்லுக்கும் சுளுக்கிய காலுக்குஞ் சமா
 னம்.—குளிர்காலத்தில் வல்திரத்தைக்களைகிறவ உய
 னும், வெடியுப்பின்மேல் காடியை வார்ப்பவ
 னும் எப்படியோ, அப்படியே மனத்துக்கமுள்
 எவனிடத்தில் பாட்டுப்பாடுவோனிருப்பான்.—
 உன்சத்தருவுக்குப்பசியுண்டானால், புகிக்கஅவ உக
 னுக்கு ஆகாரத்தைக்கொடு; அவனுக்குத் தாகமு
 ண்டானால், குடிக்கச்சலத்தைக்கொடு;—அதினால் உஉ

(யெ) யோபு.கூக.உக. ஒப.யஉ. (உய) யோ.யஅ.கு.ச. (உக) ரோ.யக.எ. க.பேதரு.உ.யெ. (உக) லேவி.யக.யடு.
 யோவா.எ.உச. (உச) ஏசா.டு.உக. (உஎ) க.இரா.டு.யெ.யஅ. லூக்.யச.உஅ. (உஅ) எபே.ச.உடு. (உக) மத்.டு.
 கூக.சச. ரோ.யஉ.யெ.யக. (கூக) ஆதி.க.யஅ. (கூக) அதி.ச.க.—(உரு. அதி. க.) க.இரா.ச.கஉ. (உ) உபா.உக.
 உக. ரோ.யக.கூக. யோபு.உக.யக. (ச) உ.தீமோ.உ.உக. (எ) லூக்.யச.அ.க.ய. (அ) மத்.டு.உடு. (க) மத்.டு.உடு.
 மத்.யஅ.யடு. (யச) ஏசா.டு.ய. (யச) யூதா.யஉ. (யடு) ஆதி.க.உச. க.சாமு.உடு.உச., (யக) வச.உஎ. (யஅ) சங்.
 டுஎ.ச. (உய) தானி.சு.யஅ. ரோ.யஉ.யடு. (உச) யாத்.உக.ச.டு. மத்.டு.சச. ரோ.யஉ.உய. (உஉ) உ.சாமு.ய.சு.யஉ.

நீ அவன் தலையின்மேல் எரிக்கிற தழல்களைக் குவிப்பாய், யெ கோ வா உனக்குப்பலனளிப்பார்.-
 ௨௩ வாடைக்காற்று மழையையும், புறங்கூறுகிற நா
 ௨௪ வு குரோதமுக்கதையும் உண்டாக்கும்.—கலகக்
 சாரியோடே ஒருபெரியவீட்டில் வசிப்பதிலும்,
 ௨௫ வீட்டின்மேல் ஒருமூலையில்தங்குவதானலம்.—தூ
 ரதேசத்திலிருந்து வந்தநற்செய்தி, விடாய்த்த ஆத்
 துமாவுக்குக்கிடைக்கும் குளிர்ந்த நீர்களுக்குச்
 ௨௬ சமானம்.—துன்மார்க்கருக்குமுன்பாக நீதிமான்த
 வறுவது, கலங்கினகிணற்றுக்கும் சீர்கெட்டஊற்
 ௨௭ றுக்குமொப்பாகும்.—மிருதியானதேனை உண்ணு
 கிறதானல்வதல்ல: அப்படியே தற்புகழைத்தேடுகி
 ௨௮ றது புகழல்ல.—தன்மனைத அடக்காத மனுஷன்
 மதிலில்லாமல் இடிந்தநகரம்போலிருக்கிறான்.

உசா. அதிகாரம்.

க. மூடனைக்குறித்தல்: யக. சோம்பேறியைக் கு
 றித்தல்: ய௭. கலகக்காரனைக்குறித்தல்.
 உஷ்டனகாலத்தில் உறைந்த மழையும், அறுப்
 பக்காலத்தில் மழையும் எப்படியோ, அப்படி
 ௨ யே மகிமை மூடனுக்குத்தகாது.—குருவி அலை
 வதும் அடைக்கலான் குருவிபறப்பதும்போல,
 ௩ காரணமின்றிச் சாபம்வராது.—குதிரைக்குக் க
 சையும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடை
 ௪ ய முதுகுக்குப் பிரம்புந்த குதி.—மூடனுக்கு அ
 வன் மதியீனத்தின்படி உத்தரங்கொடாதே, கொ
 ௫ டுத்தால் நீயும் அவனைப்போலாவாய்.—மூடன்
 தன்பார்வைக்கு ஞானியாகாதபடி அவன்மதியீ
 ௬ னத்தின்படி அவனுக்கு உத்தரங்கொடு.—மூடன்
 வழியாய்ச் செய்தி அனுப்புகிறவன் தன்கால்க
 ௭ னைச்சேதித்து, நஷ்டத்தை உட்கொள்ளுகிறான்.—
 ௮ நொண்டியின் கால்கள் இணையானவைகளல்ல: மூட
 னுடைய வாயில் உவமையும் அப்படியே.—
 ௯ மூடனுக்குமேன்மைகொடுக்கிறவன் கவணிலே
 ௧ கல்லை வைக்கிறவன்போலிருப்பான்.—மூடன்
 வாயிலுள்ள பழமொழி, வெறியன் கையிலுள்ள
 ௨ முள்ளு.—சருவத்தையுஞ் சிருஷ்டித்த கடவுள் மூ
 ௩ டனுக்குக் கட்டினீயுக்கிறவர்களுக்கும் பலன்
 ௪ யக அளிக்கிறார்.—நாய் தான் கக்கினதற்குத் திரும்புவ
 ௫ துபோல, மூடனுத்தன்பைத்தியத்துக்குத்திரும்பு
 ௬ யெ கிறான்.—தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனை
 ௭ க்கண்டாயானால்; அவனைப்பார்க்கிலும் மூடனை
 ௮ யக குறித்து அதிகநம்பிக்கையுண்டு.—வழியிலே சிங்
 ௯ கம் நிற்கின்றது; வீதியின் மத்தியிலே சிங்கம் நிற்
 ௧ ௦ கின்றதென்று சோம்பேறிசொல்லுவான்.—தன்ப
 ௧ ௧ டுக்கையிலிருக்கிற சோம்பேறி முனையாணியிலி
 ௧ ௨ யெ றுக்கிற கதவு ஆடுவதுபோலிருக்கிறான்.—சோம்
 ௧ ௩ பேறி மார்பில்வைத்தகையைத் தன்வாயில்வைப்
 ௧ ௪ பதரிது.—புத்தியுள்ள உத்தரஞ்சொல்லும் ஏழு
 ௧ ௫ பேரிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக
 ௧ ௬ ய௭ ஞானவான்.—வழியேபோய்த் தனக்கடாத வழக்

கில்கையெகிறவன், நாயின்காதுகளைப்பிடிக்கிற
 ௧ ௭ வனைப்போலிருக்கிறான்.—பிறனை வஞ்சித்தபின் யெ
 ௧ ௮ புவினையாட்டுக்கல்லவோவென்று சொல்லுகிற
 ௧ ௯ வன்,—நெருப்புத்தழல்களையும், அம்புகளையும், யக
 ௨ ௦ ரணத்துக்கேதுவானவைகளையும் வீசும்முகிகேட
 ௨ ௧ னைப்போலிருக்கிறான்.—விற்கில்லாதிருந்தால் யெ
 ௨ ௨ நெருப்பு அவிந்துபோம்: கோட்சொல்லுகிறவ
 ௨ ௩ னில்லாதிருந்தால் விவாதம் ஒழிந்துபோம்.—கரி உச
 ௨ ௪ கள் தழலுக்கும், விரகுநெருப்புக்கும் எப்படி
 ௨ ௫ யோ, அப்படியே விவாதிவிரோதங்களை எழுப்
 ௨ ௬ புவதற்கிருப்பான்.—புறங் கூறுகிறவனுடைய உஉ
 ௨ ௭ வாக்குகள் காயங்கன்போலிருக்கின்றன, அவை
 ௨ ௮ கள் உள்ளத்தில் பதியும்.—நேச அனல்பொருந்தி உச
 ௨ ௯ ய உதடுகளோடேகூடிய தீதுள்ளநெஞ்சு, வெள்
 ௩ ௦ ளித்தகட்டிலுமூடிய ஓட்டைப்போலாகும்.—
 ௩ ௧ பகைவன் தன்னுள்ளத்தில் கபடத்தைமறைக்கத்
 ௩ ௨ தன்உதடுகளினுக்குதுபேசுகிறான்.—அவன் இதம் உச
 ௩ ௩ பேசினாலும் அவனை நம்பாதே: அவன் இருதயம் எ
 ௩ ௪ மு அருவருப்புக்களினால் நிறைந்திருக்கின்றது.—
 ௩ ௫ குதினால் தன் பகையை மறைக்கிறவனுடைய உச
 ௩ ௬ தோஷம், சமஸ்தசபையாரிடத்திலும் பிரசித்தப்
 ௩ ௭ படம்.—குழியை வெட்டுகிறவன் தானே அதில்வி ௨௭
 ௩ ௮ முவான்: கல்லைப்பூர்டுகிறவன்மேல் அந்தக்கல்
 ௩ ௯ திரும்பும்.—கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவ ௨௮
 ௪ ௦ னைவெறுக்கும்; இனியசொற்களைச் சொல்லும்
 ௪ ௧ வாய் அழிவைச்செய்யும்.

௨௭. அதிகாரம்.

க. தற்புகழ்ச்சியையும் குரோதத்தையும் குறித்தல்
 ௧ ௨. சுத்த அன்பைத்தெரிவித்தல்: யக. விக்னன்
 ௧ ௩ கள்முதலியவற்றைக்குறித்துப்புத்திசொல்லல்.
 ௧ ௪. வீட்டுக்காரியத்தைக் குறித்துச் சாவதான
 ௧ ௫ மாயிருக்கவேண்டுமெனல்.
 ௧ ௬ ஒருநாளுக்குள் இன்னது சம்பவிக்குமென்று நீ க
 ௧ ௭ அறியாதபடியால், நாளைத்தினத்தைக் குறித்துப்
 ௧ ௮ பெருமை பாராட்டவேண்டாம்.—உன்வாயல்ல, ௨
 ௧ ௯ பிறனும், உன்உதடல்ல, அந்நியனுமே உன்னைப்
 ௨ ௦ புகழ்க்கடவர்.—கல்லுப்பாரம், மணலும்பாரம், மூ
 ௨ ௧ டனுடைய சினமோ இவ்விரண்டிலும் அதிகார
 ௨ ௨ ரம்.—உக்கிரம்நிஷ்டிரம், கோபம்பிரளயம்; எரிச்
 ௨ ௩ சலோ, அதற்கு முன்னிற்க வல்லவன்யாவன்.—
 ௨ ௪ மறைவான அன்பிலும், வெளிப்படையான கண்
 ௨ ௫ டனை உத்தமம்.—சினேகிதனுடைய அடிகள் உண்
 ௨ ௬ மையானவைகள்; சத்துரு இடம்முத்தங்கள் வஞ்
 ௨ ௭ சனை யுள்ளவைகள்.—திருத்திபெற்றவன் தேன்
 ௨ ௮ கூட்டையும் உழக்குவான்; பசியுள்ளவனுக்கு
 ௨ ௯ எந்தக் கசப்பானவைகளும் இனிமை.—தன்னு
 ௩ ௦ டையஸ்தானத்தைவிட்டு அலைகிறமனிதன், கூட்
 ௩ ௧ டைவிட்டு அலைகிற குருவியைப்போலிருக்கி
 ௩ ௨ ருன்.—பரிமளதைவமுஞ் சுகந்தநூபமும் இரு
 ௩ ௩ க தயத்தைக் களிப்பாக்குவதுபோல, உட்கருத்தா

(௨௩) யோபு.௩௭.௨௨. (௨௭) அதி.௨௭.௨. (௨௮) அதி.யக.௩௨.—(௨௬. அதி. ௧.) க.சாமு.௨.ய௭. (௨) எண்.
 ௨௬.௮. உபா.௨௩.௫. (௫) மத்.யக.௧—ச. மத்.௨௧.௨௪—௨௭. (யக) உ.பேதுரு.௨.௨௨. யாத்.௮.யெ. (யெ) லூக்.
 யெ.யக. ரோ.யெ.யக. வெளி.௧.ய௭. (யெ) அதி.யக.௨௪. (யெ) எ.பெ.௫.ச. (௨௨) அதி.௨௨.ய. (௨௨) அதி.யெ.
 ௮. (௨௫) சங்.௨.௮.௧. எரே.௧.௮. (௨௭) சங்.௭.யெ.யக. பிர.யெ.௮.—(௨௭. அதி. ௧.) லூக்.௩.௨.யக.௨.ய. யாத்.ச.
 யக. (௨) அதி.௨௫.௨௭. (ச) க.யோவா.௩.௨.௨. (௩) அதி.௨௮.௨௩. கலா.௨.யச. (௬) சங்.௩.௪.௫. (௭) யோபு.௧.௭.

ன ஆலோசனையினால் ஒருவனுடைய சிநேகித யினின் இனிமைகளிப்பாகும்.—உன் சிநேகித னையாகிலும், உன் பிதாவின் சிநேகிதனையாக ிலும்விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உ ன்சகோதரனுடையவீட்டிற்குப் பிரவேசியாதே: தூ ரத்திலுள்ள சகோதரனிலுஞ்சமீபத்திலுள்ள அய யக லான் உத்தமன்.—என்மகனே, நான், என்னை ிந்திக்கிறவனுக்கு உத்தரங்கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச்சந்தோஷப் படுத்தி—விவேகி ஆபத்து நேரிடுவதைக் கண்டும றைகிறான், பேதைகளோ எதிர்ப்சென்று தண்ட னை பெறுகிறார்கள்.—அந்நியனுக்காகப்பிணை நிற கிறவனுடையவஸ்திரத்தை எடுத்துக்கொள், அந் யச நியஸ்திரிக்காக ஈடுவாங்கிக்கொள்.—ஒருவன் அ திகாஸையில் எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச்செய்யும் ஆசீர்வாதம் அவனுக் கெடு குச்சாபமென்றெண்ணப்படும்.—மழைபெய்யுங் காலத்தில் ஒழியாத மழைக்கும், கலகமுள்ள ஸ்தி யசு ரியுஞ்சரி.—அவனைமறைக்கிறவன், காற்றையும், தன்னைவெளிப்படுத்தும் தன்வலதுகையில்பூசிய யச கந்த தைலத்தையும் மறைப்பான்.—இரும்பை இரும்புகூர்மையாக்குவதுபோல, ஒருமனுஷன் தன் சிநேகிதனுடைய முகத்தை மலரச்செய் யஅ வான்.—அந்திமரத்தைக்காக்கிறவன் அதின்சனி யைப்புகிப்பான்: அப்படியேதன் எசமானனைக் கெடு காக்கிறவன் கணம்பெறுவான்.—முகமும், சலத்தி லேபிரதிவிம்பிக்கும் முகமுஞ்சமமாயிருக்கிறது போல, ஒருவனுடைய இருதயமும்வேறொருவ னுடைய இருதயமுஞ்சமம்.—மரித்தோர்ஸ்தலமு ம்பாதாளமும் திருத்தியாகிறதில்லை; அதுபோலம னுஷனுடைய கண்களுந் திருத்தியடைகிறதில் லை.—குகையினால்வெள்ளியும்புடத்தினால்பொன் னுஞ் சோதிக்கப்படுகிறதுபோல, ஒருமனுஷன் தன்னைப்புகழும்வாயினால் பரிட்சிக்கப்படு லெகிறான்.—கோதுமையையோடே உரலிவிட்டு உலக் கையினால் மூட்டினக்குத்தினாலும், அவனுடைய உக பேதைமை அவனைவிட்டுநீங்காது.—செல்வம்நித் தியமுள்ளதல்ல: கிரீடத் தலைமுறை தலைமுறை ஁ச தோறும்நிலைக்கிறதில்லை.—ஆதலால் நீ உன் ஆட் டிக்கூட்டடங்களின் நிலைமையை நன்றாய் அறிந் துதுகொள், உன் மந்தைகளை உற்றுப்பார்.—புல் லமுனைக்கும், பச்சையிலைகள் தோன்றும், மலை ஁சு களின்கீரைகள் சேர்க்கப்படும்.—ஆட்டிக்குட்டி கள்உனக்குவஸ்திரத்தையும், கடாக்கள்வயலைச் ஁ச சம்பாதிப்பதற்கான விலையையுந்தரும்.—வெள் ளாமடுகள் உன் ஆகாரத்துக்கும், உன் குடும்பத் தின் ஆகாரத்துக்கும், உன் பணிவிடைக்காரிக ளுக்கும் வேண்டியபாலைத்தரும்.

௨௮. அதிகாரம்.
சன்மார்க்கரையுந் துன்மார்க்கரையுந்ருபித்து நா னுவிதபுத்திசொல்லல்.
தொடர்பவன் ஒருவனுயில்லாதிருந்தும் துன் க மார்க்கர் ஒடிப்போகிறார்கள்: நீதிமான்களோ சி ங்கத்தைப்போலப்பயமில்லாதிருக்கிறார்கள்.— தேசத்தின் தோஷத்தினியித்தம் அதின் அதிகாரி கள் அநேகர் இருக்கிறார்கள்: புத்தியும் அறிவு முள்ளமனுஷரால் இராச்சியம் ஸ்திரப்பட்டிருக் கும்.—தரித்திரரை உபத்திரவப்படுத்துகிற தரித் திரன், ஆகாரம்விலையாதபடி வெள்ளம் ஓடப் பெய்யுமழையைப்போலிருக்கிறான்.—நியாயப் பிரமாணத்தைவிட்டுவிலகுகிறவர்கள் துன்மார்க் கரைப் புகழுபவர்கள்: நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள் ஞுகிறவர்களோ அவர்களைவிரோதிப் பார்கள்.—துஷ்டர்நியாயத்தை அறியார்கள்: யெ டு கோவாவைத் தேடுகிறவர்களோ சகலத்தை யும் உணருவார்கள்.—மாறுபாடான வழிகளில் க நடக்கிறசெல்வனிலும், நேர்மையாய் நடக்கிறத ரித்திரன் உத்தமன்.—வேதப்பிரமாணத்தைக்கைக் கொள்ளுகிற புத்திரன் ஞானமுள்ளவன்: போச னப்பிரியனுக்குச் சிநேகிதனாயிருக்கிறவனே த ன்பிதாவை அவமானப்பண்ணுகிறான்.—அநியாய வட்டியினாலும் அநீதியான ஆதாயத்தினாலுந் தன் பொருளைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திர றுக்குத்தயைசெய்பவனுக்காகச்சேகரிக்கிறான்.— வேதத்தைக்கேளாதபடி தன்செவியைவிலக்குகி க றவனுடைய பிரார்த்தனையும் அருவருப்பானது.— நேர்மையானவர்களை மோசப்படுத்தி, துன்னெ ய நியில் நடத்துகிறவன் தன் குழியில் தானே விழு வான்: நேர்மையானவர்களோ நன்மையைச்சதந் தரிப்பார்கள்.—செல்வன் தன்பார்வைக்கு ஞான யக வான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப்பரிட்சிப் பான்.—நீதிமான்கள்களிகூரும்பொழுது மகாம யெ கிமையுண்டாகும்: துன்மார்க்கர் எழும்பும்பொ முதோ ஒருமனுஷனுங் காணப்படாள்.—தன் பா யக வன்களைமறைக்கிறவன் வாழ்வடையான்: அவை களை உணர்ந்துசொல்லி விட்டுவிடுகிறவனே த யைபெறுவான்.—எப்பொழுதும்பயப்படுகிறவன் யச வாழ்வுடையவன்: தன் இருதயத்தைக்கடினப்படு த்துகிறவனோ ஆபத்தில் அகப்படுவான்.—தரித்திர யெ முன்னசனங்களை ஆளுந்துஷ்ட அதிகாரிகளுக்குச் சிக் கிறசின்கத்துக்கும், சுற்றித்திரிகிறகரடிக்கும் ஒப் பாயிருக்கிறான்.—புத்தியினமுள்ள பிரபுமிகவும் உ யக பத்திரவப்படுத்துகிறான்: பொருளானையைவெ றுக்கிறவன் தீர்க்காயுனைப்பெறுவான்.—ஆத்தமா யெ வின் இரத்தப்பழிக்காக வியாலுப்படுகிறவன், தான்பிடிக்கப்படப்பயந்து குழிக்கு ஒடிப்போ

(ய) அதி.யெ.யெ. (யக) அதி.யெ.க. (யெ) அதி.உ.உ.க. (யக) யாத்.உ.உ.உ.க. (யஅ) க.கொரி.க.எ.யக. (உய) அபக. உ.டு. பிர.க.அ. (உக) அதி.யெ.க. (உஉ) அதி.உ.க.க. எசா.க.டு. ஏரே.டு.க. (உடு) சங்.ா.ச.யெ.—(உஅ) அதி. க.) லேவி.உ.சு.யெ.க.க. (க) மத்.யெ.உ.அ. (ச) ரோ.க.க.உ. க.இரா.யெ.யெ.அ.உ.க. மத்.க.எ. எ.பெ.டு.யெ.க. (டு) யோவா. எ.யெ. க.கொரி உ.யெ.டு. க.யோவா.உ.உ.யெ.எ. (அ) யோபு.உ.எ.யெ.யெ. பிர.உ.உ.க. (க) சக.எ.யெ.க. (ய) அதி. உ.சு.உ.எ. மத்.சு.க.க. (யெ) பிர.யெ.க. (யக) க.யோவா.க.அ.க.யெ. (யச) சங்.யெ.அ. ரோ.உ.டு. (யடு) க.பேதுரு. டு.டு.அ. யாத்.க.யெ.டு. (யசு) க.பேதுரு.டு.அ. யாத்.க.யெ.டு. மத்.உ.யெ.க. (யஎ) ஆதி.க.சு. யாத்.உ.க.யெ.ச.

யெ கிறுன்;—நேர்மையாய் நடக்கிறவன் இரட்சிப் புப்பெறுவான்: மாறுபாடானவழிகளில் நடக்கி யெ நவனே சடிதியில் விழுவான்.—தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் அதிக ஆகாரத்தைப்பெறுவான்: வீணரைப்பின்பற்றுகிறவனே வறுமையினால் லி உயி மறைந்திருப்பான்.—நேர்மையானமனுஷன் மிகுந் தஆசீர்வாதங்களை அனுபவிப்பான்: செல்வனாகி ரதற்குத் தீவரிக்கிறவனே குற்றமற்றவனாயிரா உக ன்.—முகம் பார்க்கிறது நல்லதல்ல: அப்படிப்பட்ட வன் ஒருதன் டப்பத்தினியித்தம் அநியாயஞ் உஉ செய்வான்.—வன்கண்ணன் செல்வனாகிறதற்கு த்தீவரிக்கிறான், வறுமை தனக்கு வருமேயென் உக றுகினையான்.—தன்நாவினால் முகஸ்துதிபேசுகி ரவனிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் உச அதிகதையை பெறுவான்.—தன் பிதாவிடத்திலாவ து தன் மாதாவிடத்திலாவது களவெடுத்து, அது பாவமல்லவென்று சொல்லுகிறவன் அழிவுசெய் உடு பவனுக்குத்தேழன்.—அகங்காரி விரோதத்தை யெழுப்புவான்: யெ கோவா வி ல் நம்புகிறவ உச னே புஷ்டியாவான்.—தன் இருதயத்தை நம்புகி ரவன்மூடன்: புத்தியுருவமாய் நடக்கிறவனே இ உஎ ரட்சிப்பவனாவான்.—தரித்திரருக்குக் கொடுப்ப வன் குறைவுடான்: தன்கண்களை விலக்குகி உஅ ரவனுக்கோ அநேக சாபங்கள் கிடைக்கும்.—துன் மார்க்கர் எழும்பும்பொழுது மனுஷர் மறைகிறார் கன்: அவர்கள் அழியும்பொழுதோ நீதிமான் கன் வருத்திக்கிறார்கள்.

உக. அதிகாரம்.

க. அரசாளுகையைக்குறித்தல்: யெ. குடும்பவி சாரிப்பைக்குறித்தல்: உஉ. கோபத்தையும், செ ருக்கையும், களவையும், இனநெஞ்சையும், கேட் டையுக்குறித்தல்.

அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டுந் தன்பிடரி யைக்கடினப்படுத்துகிறவன், சகாயமில்லாமல் ச டி தியில் தேதிக்கப்படுவான்.—நீதிமான் கன் உன் னைப்பெற்றால் சனங்கள் சந்தோஷப்படுவார் கன்: துன்மார்க்கர் ஆளுகைசெய்தாலோ சனங் கன் துக்கிப்பார்கள்.—ஞானத்தை நேசிக்கிறவன் தன் பிதாவைச் சந்தோஷப்படுத்துகிறான்: வே சைகளைச் சேருகிறவனே தன் பொருளை அழிக் கிறுன்.—இராசா நியாயத்தினால் தேசத்தைநிலைப் படுத்துகிறான்: பரிதானம் வாங்குகிறவனே அ டு தைக் கவிழ்க்கிறான்.—தன் அயலானைக்குறித்து முகஸ்துதிபேசுகிறவன் அவன் கால்களுக்குவ லையைவிரிக்கிறான்.—துஷ்டன் அதிகக்கிரமத்தி னால் கண்ணியில் அகப்படுவான்: நீதிமனோபா எ டி மகிழுகிறான்.—நீதிமான் தரித்திரனுடைய வ

ழக்கின்மேற்சிறத்தைவைப்பான்: துன்மார்க்கனே அதை அறிய விரும்பான்.—நிந்தனைக்காரர் நக அ ரத்தில் நெருப்பைக்கொளுத்துகிறார்கள்: ஞானி களோ அதினின்று குரோதத்தை விலக்குகிறார் கன்.—ஞானி மூடனுடன் வழக்காகையில்கோ க பித்தாலும் நகைத்தாலும் அவனுக்கு அமைதியில் லை.—இரத்தப்பிரியர் நேர்மையானவனைவெறுக் ய கிறார்கள்: நீதிமான் களோ அவனுடைய பிராண னை விசாரிக்கிறார்கள்.—மூடன் தன் மனமுழு யக வதையும் வெளிப்படுத்துகிறான்: ஞானியோ அ தைப்பின்பேசுஅடக்குகிறான்.—அனுதிபாயம் உஉ களுக்குச் செவிகொடுத்தால், அவனுடையபணி விடைக்காரர் யாவருந் துன்மார்க்கராவார்கள்.— தரித்திரனும் உபத்திரவப்படுகிறவனும் ஒருவரை யெ யொருவர் சந்திக்கிறார்கள்: யெ கோவா அல் விருவருடைய கண்களையும் பிரகாசிக்கப்பண் ணுகிறார்.—தரித்திரனுடைய நியாயத்தை உண் யச மையாக விசாரிக்கிற இராசாவின் சிங்காசனம் என்றும் நிலைப்படும்.—மிலாறுந் தண்டனையும் யெ ஞானத்தை வினைவிக்கும்: தன் இஷ்டத்திற்குவி டப்பட்டபின்னையோ தன்மாதாவுக்கு இலச்சை யைவருவிக்கும்.—துன்மார்க்கர் பெருகினால் தூக் யச கிரியையும் பெருகும்: நீதிமான் களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.—நீ உன்புத்திரனைத் யெ தண்டித்தால் அவன் உன்னை ஆற்றித்தேற்றுவான்; உன்மனதுக்குமிகவும் மகிழ்ச்சியைத்தருவான்.— திர்க்கதரிசனமில்லாத சனங்கள் சீர்கெட்டுப்போ யெ வார்கள்: வேதப்பிரமாணத்தைக்கைக்கொள்பவ னே வாழ்வடையவன்.—அடிமையானவன் வாக் யெ குகளினால் அடங்கான்: அவைகளை அவன் உ ணர்ந்தும் உத்தரங்கொடான்.—வாக்குகளிற்பத உய றுகிறவனைக்கண்டாயானால் அவனிலும் மூடன் மெல் அதிக நம்பிக்கைவைக்கலாம்.—தன்பணி உக விடைக்காரனைச் சிறுபிராயமுதல் இளக்கரமாக வளர்த்தால், முடிவில் அவன் தன்னைப்புத்திரனா கப்பாராட்டுவான்.—குரோதக்காரன் விரோதங் உஉ களைத்தோற்றுவிக்கிறான், மூர்க்கன் அதிகக்கிரமத் தில் அதிகரிப்பான்.—மனிதனுடைய அகந்தை உக அவனைத் தாழ்த்தும்: தாழ்ந்த சிந்தையுள்ளவனே கனம் பெறுவான்.—நிறுடனேயே பங்கிட்டுக் உச கொள்ளுகிறவன் தன் ஆத்துமத்தை வெறுக்கி ருன்: அவன் ஆணையிலிவிக்கப்பட்டாலும் வெ ளரிப்படுத்தமாட்டான்.—மனிதனைப்பற்றும் பயம் உடு கண்ணியை வருவிக்கும்: யெ கோவா வை நம்புகிறவனே இரட்சிப்பைப் பெறுவான்.— ஆளுகைசெய்கிறவனுடைய முகத்தை அநேகர் உச தேடுகிறார்கள்; அவனவனுக்கு நியாயத்தீர்ப்போ யெ கோவா வி னால் வரும்.—பாவி நீதிமானுக் உஎ

(யக) அதி. உஉ. உக. (உய) அதி. யக. யக. க. தீமோ. ச. க. எசேக். யக. யக. (உக) அதி. உஎ. ரு. ச. (உடு) க. தீமோ. ச. ச. (உஎ) உபா. யெ. எ. அதி. யக. யஎ. (உஅ) யோபு. உச. ச.—(உக) அதி. க.) க. சாமு. உ. உடு. உ. நாளா. கக. யக. (உ) எஸ்த. அ. யெ. எஸ்த. க. யெ. (க) அதி. யக. அதி. ரு. க. ய. ஊக். யெ. யக. க. ய. (எ) யோபு. உக. யக. சங். சக. க. (அ) எசேக். உஉ. க. ய. (க) மத். யக. யஎ. (ய) ஆதி. ச. ரு. அ. க. யோவா. க. யெ. (யக) நியா. யக. யஎ. (யக) மத். ரு. ச. ரு. (யெ) வச. யஎ. (யஅ) க. சாமு. க. க. ஆமோ. அ. யக. யெ. யோவா. யக. யஎ. யாக். க. உடு. (உய) அதி. உக. யெ. (உஉ) அதி. யெ. யஅ. (உக) யோபு. உஉ. உக. எசா. சக. உ. தானி. ச. க. ய. க. மத். உக. யெ. ஊக். யச. யக. அப். யெ. உக. யாக். ச. ச. ய. (உப) தேரு. ரு. (உச) லேவி. ரு. க. (உடு) ஆதி. யெ. யெ.

கு அருவருப்பானவன்: நேர்மையாய் நடக்கிற வனும் தன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

நூ. அதிகாரம்.

க. ஆகூர் தன்மனதை வெளிப்படுத்தல்: எ. அவன்பிரார்த்தித்தல்: டி. நானாவிதபோதனை போதித்தல்.

யாகேயின் புத்திரனாகிய ஆகூர் ஈதியேலுக்கு வசனித்து, ஈதியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன.—மனுஷரெல்லாரிலும் நானே மூடன், மனுஷருக்கேற்றபுத்திரி எனக்கில்லை.—நான்கல்லியிலேபயிலவுமில்லை, நான் ஞானத்தையும் அறியேன்.—வானத்துக்கேறி இறங்கினவர் யாவார்; காற்றைக்கைப்பிடிக்களுக்குள் அடக்கினவர் யாவார்; வஸ்திரத்தில் நீர்களைக்கட்டினவர் யாவார்; பூயியின் எல்லைகள் எல்லாவற்றையும் ஏற்படுத்தினவர் யாவார்; அவருடைய நாமம் யாது, அவர் சுதனுடைய நாமம் யாது, அதை அறிவாயா.—தேவனுடைய வாக்கியம் ஒவ்வொன்றும் நிரூபலம்: அவர் தம்மில் நம்பிக்கை வைப்பவர்களுக்குக் கேடகம்.—அவர் வாக்குடனே ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக்கடிந்துகொள்ள, நீ பொய்யனாவாய்.—தேவனே, உம்மிடத்தில் இரண்டுவரங்களை வேண்டுகிறேன்; நான் மரிக்குமுன் அவை களைமறாமல்தாரும்.—மாயையையும் பொய்யமையையும் எனக்குத் தாரப்படுத்தும்.—தரித்திரத்தை யாகிலுஞ் செல்வத்தை யாகிலும் எனக்குத்தரவேண்டாம்: தந்தரல் நான் திருத்தியடைந்துமறுத்து யெகோவா யாவரென்று சொல்லுவேன்; அல்லது, தரித்திரனாகிக்களவெடுத்து என் தேவனுடைய நாமத்தை வீணில்வழங்குவேன், வேண்டிய ஆகாரத்தைத்தந்து என்னை ஆதரித்துக்கொள்ளும்.—ஒருபணிவிடைக்காரன்மேல் அவனுடைய எசமானனுக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தாதே, அவன் உன்னைச்சப்பிப்பான், நீ குற்றவாளியாக யாக்காணப்படுவாய்.—தங்கள் பிதாவை சபித்து, தங்கள் மாதாவை ஆசீர்வதியாத சந்தியெயுண்டு.—தாங்கள் அழுக்கறக்கமுடிவப்படாதிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத்தோன்றுகிற சந்தியுண்டு.—ஆ, அதிக இறுமாப்புள்ள கண்களையும், நெறிக்குமிமைகளையுமுடைய சந்தியெயுண்டு.—பூமியினின்று தரித்திரரையும், மனுஷரினின்று திக்கற்றவர்களையும் பட்சிப்பதற்குக் கடக்களையொத்தபற்களையும், கத்திகளை ஒத்த கடைவாய்ப் பற்களையுமுடைய சந்தியுண்டு.—இதா, தா, என்று சொல்லுகிற இரண்டு புத்திரிகள் அட்டைக்குண்டு. திருத்தியடையாதவஸ்துக்கள் மூன்றுண்டு, போதுமென்று சொல்லாத நாலுவஸ்துக்களுண்டு.—மரித்தோர் ஸ்தலமும், மலடியும், சலத்தினால் திருத்திப்படாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே.—பிதாவைப்பரியா

சம்பண்ணி, மாதாவின்கட்டளையை அலட்சியம் பண்ணுகிறகண்ணை நீர்க்காக்கைகளுக்கொத்தும், கழுமின் குஞ்சுகள் அதைத்தின்னும்.—மூன்றுகாரியையங்கள் எனக்குமிகவும் ஆச்சரியமானவைகள், நாலுகாரியங்களும் என்புத்திக்கெட்டாதவைகள்.—ஆகாயத்தில்கழுமினுடையவழியும், கண்மலையின்மேல்சுருப்பத்தின்வழியும், சமுத்திரத்தின்மத்தியில்கப்பலின்வழியும், கன்னிகையைநாடிய புருஷனுடையவழியுமாகிய இவைகளே.—விப உபசாரியானவருடையமார்க்கமும் அப்படியே; அவன்புசித்துத் தன்வாயைத்துடைத்துவிட்டு, நான் ஒருபாவமுஞ்செய்யவில்லை யென்கிறான்.—மூன்றுகாரியங்களினால் பூமிவிசனப்படுகின்றது, நாலுகாரியங்களையுந்தாங்குவதரிது.—ஆளுகைசெய்யும் பணிவிடைக்காரனும், போசனத்தினால் திருத்தியடைந்தமூடனும்,—விவாதஞ்செய்த அரு உவருப்பான ஸ்திரியும், தன் எசமானியின் பொருளுக்குச்சுதந்தரகாரியாகும் பணிவிடைக்காரியுமே.—பூமியிலுள்ள நாலுவஸ்துக்கள் அதிகஅம் உபமாயிலும் அவை அதிகஞானமூன்றவைகள்.—ஏறும்புகள் பெலவீனமான கூட்டமாயிருந்தும், உடுகோடைகாலத்தில் தங்கள் ஆகாரத்தைக்கூட்டிவைக்கின்றன.—சூழிமுயல்கள் பெலமில்லாத உக கூட்டமாயிருந்தும், கல்மலையில் தங்கள் வீடுகளைச்செய்கின்றன.—வெட்டுக்கிளிகளுக்கு இரா உளசாவில்லாதிருந்தும், அவையெல்லாம் கூட்டங்கூடிப்புறப்படுகின்றன.—சிலந்திப் பூச்சிதன்னைகளினால்வவ்விப்பிடித்து இராச அரமனைகளிலிருக்கின்றது; இவைகளே.—அழகிய நடையுள்ள உக பொருள்கள் மூன்றுண்டு, நாலும் நடையில்செளந்தரிய முன்றவைகள்.—யிருக்கங்களுக்குள் பெல முள்ளதாகி எதற்கும் புறங்காட்டாத சிங்கமும்,—போர்க்குதிரையும், கடாவும், ஆருமெதிரக்கக்கூடாத இராசாவுமே.—நீ அகங்காரியாய் அஞ்ஞான கிரியையைச்செய்தாயாகிலும், தூர்ச்சிந்தனை கொண்டாயாகிலும் உன் கையைவாயில் வை.—பாலைக்கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்குகூமே, மூக்கைப்பிசைதல் இரத்தத்தை வெளிப்படுத்தும்: அப்படியே கோபத்தை மூட்டுதல் விரோதத்தையுண்டாக்கும்.

நக. அதிகாரம்.

க. வெருவேல் இராசாவின் மாதா புத்திசொல்லல்: டி. உத்தம ஸ்திரியை வருணித்தல். இராசாவாகிய வெருவேலின் மாதா அவனுக்குப்போதித்த உபதேசவாக்குகளாவன:—ஆ, என்மகனே, ஆ, என் கருப்பத்தில் பிறந்தமகனே, ஆ, என் சங்கற்பத்துக்கேற்ற மகனே, எது சொல்லுவேன்.—உன்பெலனை ஸ்திரிகளுக்கும், உன்வழிகளை இராசாக்களைச் சங்கரிப்பவைகளுக்குக் கொடாயாக.—வெருவேலே, திராட்சர சத்ததைக்குடிப்பது இராசாக்களுக்குத் தகுதியல்

(கூ.அதி.க.) அதி.கூ.க.(உ)சங்.எகூ.உஉ.(ச)யோவா.கூ.யூ.யோபு.கூ.அ.ச. ஏசா.சய.யெ.(கூ)உபா.ச.உ. வெளி.உஉ.யெ.யூ.கூ.(கூ)மத்.சூ.யெ. உபா.அ.யெ.யெ.யெ. நிதி.கூ.உரு.உக. ஒசி.யூ.கூ.(யெ)லூக்.யெ.யூ.கூ.(யெ)யோபு.உகூ.யெ. ஆமோ.அ.ச.(யூ)அபகூ.உரு.(யெ)ஆதி.கூ.உஉ. லேவி.உயூ.கூ.(உஉ)பிர.யெ.எ.(கூ)யோபு.சயூ.ச. பிர.அ.கூ.மீகா.எ.யூ.ச.—(கூ.அதி.க.) அதி.கூ.க.(உ)ஏசா.சகூ.யூ.கூ.(கூ)உபா.யெ.யெ.யெ.நிதி.யூ.உகூ.ஒசி.ச.யூ.கூ.(ச)பிர.யெ.யெ.

ல, மதுபானம் பண்ணுவது நரபதிகளுக்குத்த
 குதியல்ல.—பாணருசெய்தால் வேதப்பிரமாணத்
 தை மறுப்பார்கள், உபத்திரவப்படுகிற யாவரு
 டைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.—மரண
 மடையப் போகிறவனுக்கு மதுபானத்தைக்கொ
 டு, மனக்கசப்புள்ளவர்களுக்குத்திராட்சரசத்தை
 க்கொடு.—அவன் பாணம்பண்ணித்தன் எளிமை
 யைமறந்து, தன் வருத்தத்தைப்பின் ஒருபொழு
 தும் கிணையான்.—ஊமையின் பட்சத்திலும், திக்
 கற்றவர்களெல்லாருடைய நியாயவிசாரணையிலு
 ம் உன் வாயைத்திற.—உன் வாயைத்திறந்து, நி
 யாயத்தைக்காண்பித்து, தரித்திரருந் திக்கற்றவர்
 களுமாயி இவர்களுடைய நியாயத்தை நடத்து.
 ஷ சற்குண ஸ்திரியைக் கண்டடைந்தவன் யா
 வன்; அவன் பதுமராகத்திலும் விலையுயர்ந்த
 ஷக வன்.—அவளுடைய புருஷன் மனதார அவளைந
 ம்புகிரன், அவனுக்குக்கொண்டேவேண்டுவதில்
 ஷஉ லை.—அவள் தன் ஆயுள்பரியந்தம் அவனுக்குத்
 ஷகூ தீமையையல்ல, நன்மையையேசெய்வான்.—ஆட்
 ஷமெயிரையுஞ் சணலையுந்தேடித் தன் கையினால்
 ஷச உச்சாகத்துடன் வேலை செய்கிரன்.—வியாபா
 ரியின் கப்பல்களைப்போல அவன் தூரத்தினின்
 ஷடுறு தனதாகாரத்தைக்கொண்டெவருவான்.—அவன்
 இருட்டோடே எழுந்து தன் குடும்பத்தாருக்கு
 ஆகாரத்தையும், தன்தானிகளுக்கு வேலையையுங்
 ஷக கொடுப்பான்.—ஒருவயலைவிசாரித்து அதைவாங்
 குகிரன், தன் கையின் பலன்களினால் ஒரு தி
 ஷஎ ராட்சத்தோட்டத்தை உண்டாக்குவான்.—தன்
 இடையிலே பலத்தைக்கட்டி, தன்தோள்களைப்
 ஷஅ பலப்படுத்துகிரன்.—தன் வியாபாரம் உத்தமப
 ஷவன் தருகிறதென்பதும் அவளுக்குத் தெரியும்:

இராக்காலத்தில் அவன்விளக்கு அணைவதில்லை.—
 தன்கைகளை இராட்டினத்தில் நீட்டுகிரன், அவ யக
 ளுடைய கரங்கள் கதிரைப்பிடிக்கும்.—தரித்தி உய
 ரருக்குத் தன்கைகளைவிரித்து, திக்கற்றவர்களுக்
 குத் தன்கைகளை நீட்டுகிரன்.—தன் குடும்பத் உக
 தாரெல்லாரும் இரட்டைவஸ்திரமுள்ளவர்களா
 தலால், தன் குடும்பத்தாரைக் குறித்து உறைந்
 த மழைக்குப் பயப்படான்.—தனக்கு விசித்திர உஉ
 மான மேல் அங்கியைச் செய்துகொள்ளுகிரன்;
 வெள்ளைப்பட்டும் இரத்தாம்பரமும் உடுப்பான்.—
 அவன் புருஷன் தேசத்து முதியோருடன் நியா உக
 யவாசல்களில் இருக்கும் பொழுது மதிக்கப்ப
 டுவான்.—அவன் மெல்விய புடைவைகளை உஉச
 ண்டாக்கிக் கிரயத்துக்குக் கொடுப்பான்; கச்
 சக்களை வியாபாரிக்கு விலைப்படுத்துவான்.—
 பெலமும் மகிமையுமே அவளுக்கு வஸ்திரம்; வஉ
 ருங்காலத்திலும் சந்தோஷப்படுவான்.—தன்வா உச
 யைத்திறந்துளுனத்தைஅறிவிப்பான்; தயையுள்
 ளகட்டளை அவள்நாலிலுண்டு.—அவள் தன்கு உஎ
 டும்பத்தின் நடக்கைகளை உற்றுப்பார்க்கிரன்,
 சோம்பேறியாகப்போகனம்பண்ணான்.—அவள் உஅ
 பிள்ளைகள் எழும்பி அவளைவாழ்த்துவார்கள்; அ
 வன் புருஷனும் அவளைநோக்கி,—அநேகங்கள் உக
 ளியர் நன்மைசெய்ததுமெய், நீயோ எல்லாரி
 ளும் சிரேஷ்டமுள்ளவளென்று அவளைவாழ்த்து
 வான்.—அழகு வஞ்சனையுள்ளது, செளந்தரியம் கூ
 வீண்: யெ கோ வா வுக்குப் பயப்படுகிறஸ்தி
 ரியோ வாழ்த்தப்படத்தக்கவன்.—அவள் கையின் கூ
 பலனை அவளுக்குக்கொடு; அவளுடைய கிரி
 யைகள் நியாயவாசல்களில் அவளைப்போற்றக்
 கடவன.

(கு) ஓசி.ச.யக.(க)க.சாமு.க.யி. (அ) க.சாமு.யக.ச. எஸ்த.ச.யக. (க) லேவி.யக.யிடு. உபா.க.யக. ஏசா.க.யெ. எரே.உஉ.யக. (யடு) ரோ.யஉ.யக. லூக்.யஉ.சஉ. (உய) எபே.ச.உஅ. எபி.யக.யக. (உக) அதி.யஉ.ச.

பிரசங்கி.

க. அதிகாரம்.

க. முகவுரை: ச. சகல வஸ்துக்களும் மாயையெனக்காட்டல்: டெ. எல்லாத்தொழில்களும்பலனற்றவையெனத் தெரிவித்தல்.

யெருஷலேமின் இராசாவும், தாவீதின் புத்திர ஊமாகிய பிரசங்கியின்வாக்குகளாவன:—மாயையே மாயை, மாயையேமாயை; எல்லாம் மாயை என்று பிரசங்கிசொல்லுகிறான்.—சூரியன் கீழ்தான்படுகிற பிரயாசமெல்லாவற்றிலும் மனுஷனுக்குப் பலன் என்ன.—ஒருசந்திபோக, மறுசந்திவருகின்றது: பூமியோ என்றுமுள்ளது.—சூரியன் உதிக்கிறான், சூரியன் அஸ்தமிக்கிறான், தான் உதித்த ஸ்தானத்திற்கே விரைந்துசெல்லுகிறான்.—அவன் தட்சணையனத்துக்குப்போய், உத்தராயணத்துக்குத் திரும்புகிறான்; காற்று இடைவிடாமல்சுற்றி உலாவ்வருகின்றது, தன்சுற்றெல்லைக்கேறிக் திரும்புகின்றது.—சகல நதிகளும் சமுத்திரத்துக்கோடுகின்றன; ஆளுலும் சமுத்திரம் நிரம்பவில்லை; நதிகள் தாங்கள்தோன்றியஸ்தானத்துக்கேதிரும்புகின்றன.—எல்லாஞ்சஞ்சலத்தினால் நிறைந்திருக்கின்றன; அதைவிவரிப்பதுமனுஷனுக்கரிது; காண்கிறதினால்கனத்திருத்தி அடைவதில்லை, கேட்கிறதினால் செவிக்குப் பூர்த்தியுமில்லை.—முன் நடந்த காரியமே, பின்னும்நடக்கும்: முன்செய்யப்பட்டதே, பின்னுஞ் செய்யப்படும்: சூரியனுக்குக்கீழேபுதுமை ஒன்றுமில்லை.—பாருங்கள், இது தூதனமானதென்றுசொல்வதற்கு ஏதாசிலும் ஒன்றுண்டா; அது நமக்கு முன்னுள்ள பூருவகாலத்திலிருந்தது.—பூருவத்தில் நடந்தவைகள் நினைவிலுமில்லை; வருங்காரியங்களும் பின்னேவருபவர்களுக்கு நினைவிலே இராத்தொழியும்.

டெ பிரசங்கியாகிய நான் யெருஷலேமில் இவரையேவருக்குஇராசாவாயிருந்தேன்.—ஆகாயமண்டலத்தின் கீழ்நடக்குஞ் சகலத்தையும் ஞானத்தினால் ஆராய்ந்து அறிகிறதற்கு மனஞ்செலுத்தினேன்: மனுபுத்திரர் அதிலே முயலும்படி தேவன் இந்தக்கிலேசமுன்னகாரியமெல்லாம்அவர்களுக்குக்கொடுத்திருக்கிறார்.—சூரியனுக்குக் கீழேசெய்யப்படுகிற சகல கிரியைகளையும் நான் உற்றுப்பார்த்தேன்; பாருங்கள், எல்லாம் மாயையெனக் கிலேசமுமுள்ளது.—வலைவானதை நேராக்கக்கூடாது: குறைவானதைஎண்ணக்கூடாது.—பாருங்கள், நான்பெரியவளையிருக்கிறேன், யெருஷலேமிலிருந்தமுன்னேரெல்லாரிலும் அதிகஞானம் பெற்றேனென்று என் இருதயத்தோடே சம்பாஷித்தேன்: என் மனம் ஞானத்தை

யும் புத்தியையும் மிகவும் பரீட்சித்துக்கொண்டது.—ஞானத்தையும், அஞ்ஞானத்தையும், மதியெனத்தையும் ஆராய்ந்து பார்ப்பதற்கு என் மனதைச் செலுத்தினேன்: இதுவும் மனக் கிலேசமென்று கண்டேன்.—அதிகஞானத்தில் அதிக யத்துக்கமுண்டு: அறிவைஅதிகரிப்பிக்கிறவன் துக்கத்தை அதிகரிப்பிக்கிறான்.

உ. அதிகாரம்.

க. இம்மை இன்பந் துன்பந் தருமெனல்: டெ. மனுஷனுடையபிரயாசம் பலனற்றதெனக்காட்டல்.

நான் என்றெஞ்சத்தில், இப்பொழுதுவா, இன்பத்தில் உண்ணப்பரீட்சிப்பேன், சிறிநின்பத்தை அனுபவியென்றேன்: பாருங்கள், அதுவும் மாயை.—நகையைப்பார்த்து, நீ பைத்தியமென்றும், அக்களிப்பைப்பார்த்து, நீ எதைச்செய்யக்கூடுமென்றுஞ்சொன்னேன்.—ஆகாயமண்டலத்தின் கீழ் மனுபுத்திரர், தங்கள் ஆயுள்பரியந்தம் பெற்றனுபவிக்கும் நன்மையின்னதென்று அறியும்பொருட்டு, நான் என்மனதுக்கு ஞானத்தை உணர்த்துகையிலும், திராட்சரசத்தைச்சுவைக்கவும், அஞ்ஞானத்தைப் பற்றிக்கொள்ளவும் சிந்தையில்வகைதேடினேன்.—நான் என்னியித்தம் மகாகிரியைகளை நடப்பித்தேன்; என்னியித்தம் வீடுகளைக் கட்டுவித்தேன்; திராட்சத்தோட்டங்களை உண்டாக்கினேன்.—நான் நந்தனவனங்களையுஞ் சிங்காரத்தோப்புக்களையுஞ் செய்து, நாளுவித களிகளைத்தரும் விருட்சங்களை நாட்டினேன்.—விருட்சங்கள் உண்டாகுந்தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களைத் தோண்டினேன்.—அநேகபணிவிடைக்காரரையும் பணிவிடைக்காரிகளையும் கிரயத்துக்குக்கொண்டேன், என்வீட்டிலும் பணிவிடைக்காரர்பிறந்தார்கள்; யெருஷலேமிலிருந்த என் முன்னேரெல்லாரிலும் நான் அநேக ஆமொடுமுதலிய மிருகசீவன்களையுடையவளையிருந்தேன்.—நான் பொன்வெள்ளிகளையும், இராசாக்களுக்குரிய மாகாணங்களிலுள்ள விசேஷ பொருள்களையுங் கூட்டிவைத்தேன்: பாடகர்களையும், பாடினிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமாகிய பலவிதகீதவாத்தியங்களையுமுடையவளையிருந்தேன்.—இப்படி கான் பெரியவளாகி, யெருஷலேமில்லுள்ள என் முன்னேரெல்லாரிலும் அதிக மென்மைபெற்றேன்: என் ஞானமும் நீங்காமல் என்னேடிருந்தது.—என்முயற்சிகள் எல்லாவற்றிலும் என்மனம் மிழ்ச்சியடைந்ததினால், நான் எண்கணக்கிழ்ச்சித்ததொன்றையும் அவைகள் காண்பபடி விலக்க

(க. அதி. க) அதி. எ. டெ. (உ) சங். கூ. க. ரோ. அ. உ. (ஊ) சங். ய. க. (ச) யோவா. க. அ. (ஏ) யோபு. க. அ. (அ) நீதி. உ. எ. உ. (ய) ஆதி. க. ய. (யச) க. இரா. க. டெ. ய. (யெ) அதி. உ. க. டெ. க. அதி. ய. உ. (உ. அதி. க.) லூக். ய. உ. ய. எசா. டெ. ய. (க) அதி. க. ய. (அ) க. இரா. க. உ. அ.

வில்லை; என்மனதுக்கு எந்தச்சந்தோஷத்தையும் தடைப்படுத்தவில்லை: அதுவே என் பிரயாசங்கக் கள் எல்லாவற்றினாலும் வந்தபலன்.—அப்பொழுது என்னைக்கென்செய்த சகல கிரியைகளையும், நான் பட்ட பிரயாசத்தையும் உற்றுப்பார்த்தேன்: கேள், சகலமும் மாயை, மனதுக்குக்கிலேசத்தைத் தந்தது, சூரியனுக்குக்கீழே ஒருலாபமுமில்லை.

௮௨ பின்புஞானத்தையும், மதியினத்தையும், மூர்க்கத்தையும் அறியும்படி முயன்றேன்: இராசாவுக்குப்பின்வரும் மனுஷன் என்னசெய்யக்கூடும்; ௮௩ செய்ததைமாத்திரந்தான்.—இருளிலும் ஒளி எவ்வளவு உத்தமமோ, மதியினத்திலும் ஞானம் அவ்வளவு உத்தமமென்று கண்டேன்.—ஞானியுடைய கண்கள் அவன்தலையிலே; அஞ்ஞானியிருளிலேநடக்கிறான்: அவர்களனைவருக்குஞ்சும் பவிப்பது ஒரேவிதமென்று நானேகண்டேன்.—

௮௪ அஞ்ஞானிக்குச் சம்பலிக்கிறதுபோல, எனக்குஞ்சும்பவிக்கும்; அப்படியானால்நான்அதிகஞானத்தை அடைவதென்னவென்று சிந்தித்தேன்; பின்பு என்மனதிலேஇதுவும்மாயையென்றெண்ணினேன்.—ஞானியாவது அஞ்ஞானியாவது என்றும்நினைவில்லிருப்பதில்லை; நிகழ்காலத்தில் நடக்கிறவைகளெல்லாம் வருங்காலத்தில்மறக்கப்படும். அஞ்ஞானி இறந்துபோவதுபோலவே, ஞானியும் இறந்துபோவான்.—ஆதலால்நான் இந்தச் சீவனை வெறுக்கிறேன்; சூரியனுக்குக்கீழேசெய்யப்படுகிறகிரியையெல்லாம் எனக்குத்துக்கமுள்ளன: எல்லாம் மாயை, மனதுக்குக்கிலேசம்.

௮௫ சூரியனுக்குக்கீழ் நான் பட்டபிரயாசங்க்கள் எல்லாவற்றையும் வெறுத்தேன்: எனக்குப்பின்வரப்போகிறவனுக்கு அவைகளை ஒப்பித்துப்போகவேண்டும்.—அவன்புத்திமாறோ, பேசையோ, ஆருக்குத்தெரியும்; எப்படியும் நான்சூரியனுக்குக்கீழ் என்ஞானத்தைவிளக்கி, பிரயாசப்பட்டுச்செய்த சகலகிரியைகளின் பலனுக்கும் ௮௬ அவன் அதிகாரியாவான். இதுவும் மாயை.—அதினால் நான் சூரியனுக்குக்கீழ்ப்பிரயாசப்பட்டுச்செய்தகிரியையில்கவையுடைய ஆசையைவிடத்தக்கவகைபார்த்தேன்.—ஒருவன் புத்தி, அறிவு, நடுத்திர்ப்பு என்னுமிவைகளுடன் பிரயாசப்படுகிறான்; அதில் சற்றும் பிரயாசப்படாத வேறொருவனுக்கு அதைப் பங்காகக் கொடுத்துவிடுவான்.

௮௭ இதுவும் மாயை, பெரியதாழ்ச்சி.—மனுஷன் தான் சூரியனுக்குக்கீழ்ப் பிரயாசப்பட்டு, மனக்கிலேசத்துடன்செய்தகிரியைகள் எல்லாவற்றினாலும் ௮௮ அவனுக்கு என்ன பலன்.—அவன் நான்கெனல்லாந்துக்கமுள்ளன, அவன்பிரயாசம் மனஸ்தாபமுள்ளது; இராக்காலத்தில் அவன்மனம் இளைப்பாறவில்லை. இதுவும் மாயை.

௮௯ மனுஷன் போசனபாணம் பண்ணி, தன்னுடையபிரயாசத்தின் நன்மையினாலே தன்ஆத்துமாவைச்சந்தோஷப் படுத்துவதிலும் அவனுக்கு

ஒருநன்மையுமில்லை. இதுவும் தேவனுடைய கையினின்றுவந்ததென்று கண்டேன்.—என்னி உடிலும் அதிகமாகப் புசிக்கக்கூடியவன்யாவன்; என்னிலும் அதற்குமுயலக்கூடியவன்யாவன்.—அவர் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவ உசுனுக்கு ஞானத்தையும், புத்தியையும், மகிழ்ச்சியையும் அருளுகிறார்: தேவன், தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிற மனுஷனுக்கு அளிப்பதைச்சேர்த்துக்குவிக்கும்பொருட்டு, பாவியைப் பிரயாசப்படும்படிசெய்கிறார். இதுவும் மாயை, மனதுக்குக்கிலேசம்.

௩. அதிகாரம்.

௧. காலபேதத்தினால் இவ்வாழ்வு மாயையெனக்காட்டல்: ௨௬. தேவன் நியாயம்விசாரித்தல், மனுஷனுடைய வாழ்வு அநித்தியமெனல்.

எவ்வெவற்றிற்குஞ் சமயமுண்டு, வானத்தின்கீழ்எந்த அப்பிரயாசத்திற்குக் காலமுண்டு:—சுணிக்க ஒருகாலம், மரிக்க ஒருகாலம்; நட ஒருகாலம், நடத்தைப்படுக்க ஒருகாலம்;—கொலைசெய்ய ஒருகாலம், சொஸ்தஞ்செய்ய ஒருகாலம்; இடிக்க ஒருகாலம், கட்ட ஒருகாலம்;—அழ ஒருகாலம், நகைக்க ஒருகாலம்; புலம்ப ஒருகாலம், நடனஞ்செய்ய ஒருகாலம்;—கற்களை எறிய ஒருகாலம், கற்களைக்குவிக்க ஒருகாலம்; தழுவ ஒருகாலம், தழுவுதலைவிட ஒருகாலம்;—தேட ஒருகாலம், இழக்க ஒருகாலம்; பேண ஒருகாலம், தன்ன ஒருகாலம்;—கிழிக்க ஒருகாலம், கைக்க ஒருகாலம்; மவுனமாயிருக்க ஒருகாலம், பேச ஒருகாலம்;—நேசிக்க ஒருகாலம், பகைக்க ஒருகாலம்; யுத்தஞ்செய்ய ஒருகாலம், சமாதானப்பட ஒருகாலம்.—ஒருவன் பிரயாசப்பட்டுச் செய்யுங் கிரியையினால் அவனுக்கென்னபாபம்.—மனுபுத்திரர் படும்படி தேவன் அவர்களுக்கு விதித்தபிரயாசத்தைக்கண்டேன்.—அவர்க்கலத்தையும் அதினதின் காலத்திலும் அவன்காரமாகச் செய்துவருகிறார்: அவர்கள் உள்ளத்தில் உலக காரியங்களைத்தோன்றப்பண்ணினார், ஆளுலம்ஆதிதொடங்கி அந்தம்வரைக்கும் தேவன் செய்துவருகிறகிரியையை ஒருவராலும் அறியமுடியாது.—தன் ஆயுள் பரியந்தம் மனமகிழ்ந்து, நற்கிரியைசெய்வதிலும் மனுஷனுக்கு அதிக நன்மையு மில்லையென்று, நான் அறிந்திருக்கிறேன்.—மனுஷர்யாவரும்போசனபாணம்பண்ணித் தங்கள் சகலகிரியையின் பலனையும் அனுபவிப்பது, தேவனுடைய ஈவு.—தேவன் செய்வதெதுவோ அதுநித்தியம் அது அதுடன் ஒன்றுக்கூட்டவுங்கூடாது, அதில் ஒன்றுக்குறைக்கவுங் கூடாது: தேவன் தமது சமூகத்தில் மனுஷர் யப்பபடும்படி தமது கிரியையைச் செய்துவருகிறார், இதுஎனக்குத்தெரியும்.—முன்நடந்ததே இப்பொழுதும் நடக்கின்றது. இப்பொழுதநடக்கிறதமுன்னும்நடந்தது; நடந்ததைத் தேவன் விசாரிப்பார்.

(௮௬) நீதி.௮௭.௮௮. சந்.சக.ய. (௮௮) சந்.சக.ய. (௮௯) யோபு.௮௮.௧. (௯௦) ஆதி.௭.௧. ஊக்.௧.௬. யோபு.௮௭. ௮௮.௮௭. நீதி.௮௮.௮.—(௯. அதி. ௨.) எபி.௧.௮௭. (௮) யோவே.௨.௮௬. ௧.கொரி.௭.௮. (௭) ஆமோ.௮.௮௬. (௮) ஊக்.௮௮.௮௯. (௮) ரோ.௮.௧.௧௬. (௮) யாக்.௧.௮௭.

யக சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கேயுந் தீமையுண்டு; நீதிமந்தா ணத்தையுங்கண்டேன், அங்கேயும்பாவமுண்டு. -
 யௌ சகல அபிப்பிராயங்களுக்கு சகல கிரியை களுக்குமேற்றகாலம் ஒன்றிருக்கிறபடியினாலே தேவன் நீதிமாண்களையும், துன்மார்க்கரையும், நியாயம் விசாரிப்பாரென்று என்னிருதயத்திலே யௌ சிந்தித்தேன்.—மனுஷர் தாங்கள் மிருகங்களைப் போலிருக்கிறார்களென்பதை அவர்கள் காணும் படிக்குத் தேவன் அவர்களைச்சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து யக என்பனதிலே நினைத்தேன்.—மனுபுத்திரருக்குச் சம்பவப்பது மிருகங்களுக்குச் சம்பவிக்கின்றது; சம்பவக்குங்காரியம் ஒரேவிதம்: அவர்கள் இறந்துபோவதுபோலவே இவைகளும் இறந்து போகின்றன; எல்லாச் சீவன்களுக்கும் ஒரேசுவாசம்; மிருகத்திலும் மனுஷன்மேன்மையுள்ள உயவனல்ல: எல்லாம் மாயை.—எல்லாம் ஒருஸ்தானத்துக்கேபோவதுண்டு; எல்லாந் தானினின்று தோன்றின, திரும்பவுந் தானோடேசேருவதுமு உக றைமை.—உயர ஏறுகிறமனுஷனுடைய ஆவியையும் தாழ்ப்பூமியிலிறங்குகிற மிருகங்களின் ஆவி உஉயையும் அறிகிறவன்யாவன்.—ஆதலால் தன் கிரியைகளிலே சந்தோஷப்படுவதைப்பார்க்கிலும் மனுஷனுக்கு அதிகமான நன்மை ஒன்றுமில்லையென்று நான்கண்டேன்; இது அவன் பங்கு: தனக்குப்பின்வருந் காரியங்களைக்காணும்படி அவனைக்கொண்டவருகிறவன் யாவன்.

ச. அதிகாரம்.

உபத்திரவம், பொறமை, சோம்பல், உலோபம், தனித்திருத்தல், மூர்க்கம் என்னுமிவைகளினாலே இவ்வாழ்வு மாயையெனக்காட்டல்.
 பின்பு நான் திரும்பி, சூரியனுக்குக்கீழேசெய்யப்படுகிற உபத்திரவங்கள் யாவற்றையுஞ் சிந்தித்துப்பார்த்தேன்: பாருங்கள், உபத்திரவப்பட்டவர்கள் கண்ணீர்விடுகிறார்கள், அவர்களைத்தேற்றுவாரில்லை; உபத்திரவப்படுத்துகிறவர்கள் பட்சத்தில்பெலமுண்டு; அவர்களுையோ தேற்றுவாரில்லை.—ஆதலால் சீவித்திருக்கிற சீவனுள்ளோரைப்பார்க்கிலும், இறந்துபோன மரித்தோரைப்புகழ்ந்தேன்.—இதுவரைக்கும் பிறவாமலும், சூரியனுக்குக்கீழ்ச் செய்யப்படுகிற தூர்க்கிரியைகளைக் காணாமலும் இருக்கிறவன் அவ்விருகிறத்தாரிலும் உத்தமன்.
 ச ஒருவன் படுப்பிரயாசமுழுவதையும், அவன் செய்யுஞ்செவ்வையான கிரியைகளையும் நான் ஆலோசித்தேன், அவையின்நிமித்தமும் அவன் அயலான் அவன்மேற் பொறமைகொள்ளுகிறான்.
 இதுவும் மாயை, மனதுக்குக்கிலேசம்.—பேதை தன்கையைக் கட்டிக்கொண்டு சுயமாயிசத்தைப்புகுசிக்கிறான்.—பிரயாசத்தோடும் மணக்கிலேசத்

தோடுங்கிடைக்கும் இரண்டுகைபிடிநிறைவிலும் அமைதியோடு கிடைக்கும் ஒருகைபிடி நிறைவே உத்தமம்.

பின்னும் நான் திரும்பிச் சூரியனுக்குக்கீழிருக்கிற மாயையை உற்றுப்பார்த்தேன்.—ஒருவன் தனித்திருக்கிறான், வேறொருவனுமில்லை; அவனுக்குப்பின்னையுமில்லை, சகோதரனுமில்லை: ஆனாலும் அவன்படும் எந்தப்பிரயாசத்துக்குமோ ஒருமுடிவில்லை; ஐசுவரியங்களினால் அவன்கண்டிருத்திபெறவுமில்லை; காள் ஒருநன்மையும் அனுபவிக்கவில்லையே, ஆருக்காக நான் பிரயாசப்படுகிறேனென்று அவன் சிந்திக்கிறதமில்லை; இதுவும் மாயை, மிருகத்த சஞ்சலம்.

தனிமையாயிருப்பதிலும் இருவராயிருப்பது உத்தமம்; தங்கள் பிரயாசத்தினால் நல்லபலனைப்பெறுவார்கள்.—அவர்களில் ஒருவன் விழுந்தால் மற்றவன் தூக்கிவிடுவான்: தனித்திருக்கும்பொழுது விழுகிறவன் வருத்தமடைவான்; அவனைத் தூக்கி விட ஒருவருமில்லையே.—இருவருங் கூட்டப்படுத்தால் சூடுகொள்வார்கள்: தனித்திருக்கிறவன் சூடுகொள்வதெப்படி.—யாவனாகிலும் அவர்களில் ஒருவனை மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனை எதிர்க்கலாம்; முப்புரிநூல் சீக்கிரம் அருது.

ஆலோசனையைக்கேளாத விருத்தனாகியமதியீனமுள்ள இராசாவிலும், தரித்திரமும் ஞானமுமுள்ள பாலகன் மிகவும் நல்லவன்.—சிறைச்சாலையினின்று இவன் அரசானவருகிறான்; ஆளுகைக்குரிமையாய்ப் பிறந்தவன் தரித்திரனாகிறான்.—சூரியனுக்குக்கீழே சீவனுள்ளோர் யாவரும் அவனுக்குப் பிரதியாக அரசானவருகிறபாலகனோடுமனமொத்திருக்கக் கண்டேன்.—அவர்களுக்கு முன்னிருந்த அந்தச்சனக்கூட்டத்துக்குத் தொகையிலை: பின்வருபவர்கள் அவனில்கனிகூரமாட்டார்கள். இதுவும்மாயையே, மனதுக்குக்கிலேசம்.

ரு. அதிகாரம்.

ச. சன்மார்க்கத்திலுள்ள குறைபாட்டைத் தெரிவித்தல்: அ. பராக்கிரமத்தின் நிலையின்மையை விளக்கல்: ட. செல்வத்தின் நிலையாமையைக் காட்டல்: டி. பொருள் இன்னதென்றுநினையித்தல்.

நீ தேவாலயத்துக்குப்போகிறபொழுது உன் கையைக்காத்துக்கொள், மதியினர்கள் செலுத்தும் பலியிலும் உபதேசத்தைக்கேட்பதே நலமென்றெண்ணு: அவர்கள் தாங்கள் செய்யிறதநீமையென்றுணரார்கள்.—நீ துணிகரமாய் உன்வாயினால் பேசாதே, தேவனுடைய சமுகத்தில் எந்தவாக்கையுஞ்சொல்லும்படி உன் மனதைத் துரிதப்படுத்தாதே: தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய்: ஆதலால் உன்

(யௌ) ரோ.உ.சு.எ.அ. உ.கொரி.இ.ய. உ.தெச.க.சு.எ. (யக) சங்.எ.உ.உ. (உய) ஆதி.க.ய.க. (உக) அதி.ய.உ. எ.—(ச. அதி. உ.) யோபு.க.ய.எ. (இ) நீதி.க.ய. (சு) நீதி.ய.இ.ய.சு.ய.எ. (அ) நீதி.உ.எ.உ.ய. க.யோவா.உ.ய.சு. சங்.க.சு.—(இ. அதி. க.) யாத்.க.இ. ஏசா.க.ய.உ. க.சாமு.ய.இ.உ.உ. சங்.இ.ய.அ. நீதி.ய.இ.அ. ஓசி.ச.சு. (உ) நீதி.ய.ய.க. மத்.சு.எ.

ஈ வாக்குச்சொற்பமாயிருப்பதாக.-வேலையின்மிகு
 தியினால்சொப்பனம் உண்டாகும்; சொற்களின்
 ச மிகுதியினால் மூடன் அறியப்படுவான்.—தேவ
 னிடத்தில் சங்கற்பம்பண்ணினால் அதை நிறை
 வேற்றத்தாமதிக்கவேண்டாம்; அவர் மதியினர்
 ணில் பிரியப்படுகிறதில்லை; நீ சங்கற்பம்பண்ணி
 னைதேச்செலுத்து.-சங்கற்பம்பண்ணி நிறைவேற்
 றாமல் விடுவதிலும், சங்கற்பம்பண்ணாமலிருப்ப
 ஈ தேநலம்.—உன்வாய் உன்மாமிசத்தைப்பாவஞ்
 செய்யும்படி எவ்வடாதே; அது புத்திகேடென்
 று தூதன் சமூகத்தில் சொல்லாதே: தேவன்
 உன்வாக்கினிமித்தங்கோபங்கொண்டு, உன்னை
 யின் கிரியையை அழிக்கவேண்டியதென்ன.—
 எ அநேகசொப்பனங்களிலே மாயையுண்டு, அநே
 கவாக்குகளிலும் அப்படியே: நீ தேவனுக்குப்
 பயப்படு.
 அ நீ தேசத்திலே தரித்திரர் உபத்திரவப்படுவதை
 யும், நீதி விசாரணையைப்புரட்டுவதையும் கண்
 டால் ஆச்சரியப்படாதே: உன்னதமானவரைப்
 பார்க்கிலும் உன்னதமானவரும், அவர்களிலும்
 பிரதானியுமாயிருக்கிறவர் அதைப்பார்க்கிறார்.
 கூ பூமிவிளைவிக்கும்பலன்யாவருக்கும் உரியது:
 இராசாவும் வயலினால் ஆதரிக்கப்படுகிறான்.
 ட வெள்ளியை விரும்புகிறவன் வெள்ளியினு
 லும், தனவிருத்தியை விரும்புகிறவன் சம்பாத்த
 தியத்தினுலுந்திருத்திபெறான்: இதுவும்மாயை.-
 டக பொருள் பெறும்பொழுது அதை அனுபவிக்க
 கிறவர்களுள் பெருகுவார்கள்: தங்கள் கண்களி
 னால் அவைகளைக்காண்பதேயன்றி, உடையவர்
 டஉ களுக்கு என்னலாபம்.—அதிகம் புகித்தாலுஞ்
 சொற்பம்புகித்தாலும், வேலைசெய்கிறவனுடைய
 நித்திரைஇனிது: செல்வனுடையதிருத்தியோ
 டக அவனை நித்திரை கொள்ளவொட்டாது.—செல்
 வம், அதை உடையவர்களுக்குக்கேடுண்டாகும்
 படி சேகரித்துவைக்கப்படும்; சூரியனுக்குக்கீ
 ழேஇந்தப்பெரியதீமைகளைக்கண்டிருக்கிறேன்.-
 டச அந்தச்செல்வம் கொடியவிகிதத்தினால் அழி
 யும்: பெற்றபுத்திரனுக்குக் கொடுக்க ஒன்றுமில்
 டடு லை.—அவன் தன் மாதாவின் கருப்பத்தினின்
 று நிருவாணியாய் வந்தான், வந்ததுபோலவே
 நிருவாணியாய்ப்போவான், தன் பிரயாசத்தினு
 லே கிடைத்த எந்தப் பொருளையும் தன் கையி
 டக லேகொண்டுபோகான்.—அவன்வந்தபிரகாரமா
 கவே போவான், இது மிகவுங்கிலேசமுள்ளது:
 காற்றுக்குப் பிரயாசப்படுகிறவனுக்கு என்னப
 டஎ லன்.—அவன் தன் ஆயுள்பரியந்தம் இருளிலே
 புகித்து, தன் துன்பத்தோடுமிகுந்தநோயுங்கொ
 டமெயும் அனுபவிக்கிறான்.
 டஅ பாரும்புகள், தனக்குத் தேவன் கொடுக்குந்
 தன் ஆயுள்பரியந்தம் ஒருவன் போசனபானம்
 பண்ணுவதும், தான் சூரியனுக்குக் கீழேபடும்

எந்தப் பிரயாசத்தின் பலனை அனுபவிப்பதும்,
 உத்தமமும் முறைமையுமாயிருக்கின்றனவென்
 று நான் கண்டேன்: இது அவனுக்குரியபங்கு.—
 தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் எவ்வுக
 ணுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் தன் பங்
 கைப்பெற்று அனுபவிக்கவும், தன் பிரயாசத்
 திலே சந்தோஷப்படவும் அவனுக்கு அதிகாரத்
 தைக் கொடுப்பதே, தேவனுடைய அருள்.—
 தேவன் அவனுடைய இருதயத்திலே விருப்பத்தையு
 பத்தை அளிக்கிறதினால், தன் ஆயுளின் நான்க
 னைமிகவுஞ் சிந்திக்கமாட்டான்.

கா. அதிகாரம்.

க. அனுபவியாதபொருள் பலன்றதெனக்காட்
 டல்: எ. சகானுபவம் நிலையற்றதெனக்காட்
 டல்: ட. சீவனின் நிலையாமையைக்காட்டல்.
 சூரியனுக்குக்கீழே நான் ஒருதீமையைக் கண்
 டேன், அது மனுஷருக்குள்பெரும்பாலும் நடந்
 துவருகின்றது.—தன்மனம் விரும்பும் எந்தப்பொ
 டருள்களிலும் குறைவுபடாதபடி, ஒருவனுக்குத்
 தேவன் செல்வத்தையும், சம்பத்தையும், கனத்
 தையுங்கொடுக்கிறார், அவைகளை அனுபவிக்குஞ்
 சத்துவத்தை அவனுக்குக் கொடுக்கவில்லை, அந்
 டியன் அதைப்புகிக்கிறான்: இதுவும்மாயை, கொ
 டியநோய்.

ஒருவன் தூறுபிள்ளைகளைப் பெற்று, அநேக
 வருஷஞ் சீவித்து, தீர்க்காயுள் அடைந்தாலும்,
 செளக்கியத்தினால் மனத்திருத்திபெறாமலும், பி
 ரேதவறையிற் சேர்க்கப்பட்டாமலும் போவானு
 டில், அவனிலும் கருவழிந்த சிசு நல்லதென்று
 டச நான்சொல்லுகிறேன்.—அது வீணிலேவந்து இரு
 ணிலேசெல்லும், அதின்நாமம் அந்தகாரத்தில் மூ
 டப்படும்.—அதுசூரியனைக்கண்டதாமில்லை, ஒன்
 டடு றையும் அறிந்ததாமில்லை: அதற்கு அவனிலும் அ
 திக ஒய்வுண்டு.

அவன் ஈராயிரம்வருஷஞ் சீவித்திருந்தாலும்,
 ஒருநன்மையும் அனுபவிக்கிறதில்லை: எல்லாரும்
 ஒருநன்மையைத்திரும்புப் போவார்களல்லவா.—மனு
 டஎ ஷன்படுமெல்லாப்பிரயாசமும் தன்வாயினித்
 தமாயிருந்தும், அவன்மனதுக்குத்திருத்தியெயில்
 டஅ லை.—பேதையிலும்ஞானிக்கு என்னலாபம்; சீவ
 ணுள்ளோருக்குமுன்பாக நடக்கஅறிந்த தரித்திர
 ணுக்குவந்த மேன்மையென்ன.

மனோவாஞ்சைக்கு இடங்கொடுப்பதிலும், க
 ண்கண்டதை அனுபவிப்பதேநலம்: இதுவும் மா
 டயை, மனதுக்குக்கீலேசம்.—இருக்கிறவன் எவனு
 டய ம்தோன்றுமுன்னமே பெயரிடப்பட்டான், அவ
 ண்மனுஷனென்றறிந்தோம்: அவன் தன்னிலும்
 வல்லவருடனே விவாதம் பண்ணுவது தகாது.
 மாயையைப்பெருகப் பண்ணுவதற்கு அநேக
 டக வகைகளிருக்கின்றன, அதினால் மனுஷனுக்கு
 என்னபலன்.—நிழலைப்போன்றமாயானதன் டஉ

(க) நீதி. ட. டக. (ச) எண். கூ. ட. சங். டு. டச. சங். சக. டக. டச. (ஊ) நீதி. உ. ட. டக. அப். டு. ச. (சு) க. கொரி. டக. ட. (அ) சங். ட. டக. (ஐ) யோபு. க. டக. சங். சக. டஎ. க. தீமோ. ச. எ. (ஐச) நீதி. டக. உ. க. (ஐஎ) சங். ட. டஎ. உ. (ஐஅ) க. தீமோ. ச. டஎ.—(சு. அதி. உ.) யோபு. உ. க. ட. ஓக். ட. ட. உ. (க) உ. இரா. க. க. டு. ஏசா. டச. டக. உ. யோபு. கூ. டக. (எ) நீதி. டக. உ. ச. (ஐ) யோபு. க. கூ. ஏசா. ச. டக. எ. ரே. சக. டக. (ஐஉ) சங். ட. டக. யாக். ச. டச. சங். கூ. க.

சேவகாலத்தைப் போக்குகிற மனுஷனுக்கு இச்சீவியத்தில் ஏதாண்மை, அது ஆருக்குத்தெரியும்; தனக்குப்பின்புருரியனுக்குக்கீழே சம்பவக்குங் காரியயின்னதென்று மனுஷனுக்கு அறிவிக்கக் கூடியவன் யாவன்.

எ. அதிகாரம்.

க. நற்கீர்த்தி, துக்கம், பொறுமை, ஞானம் முதலியவைகள் மாயையானவைகளைக் காட்டல்: உய. ஞானம் பொறுவதரிதெனக்காட்டல்.

நற்கீர்த்தி சுகந்ததைத்திலும் நலம்; சென்மதினத்திலும் மாண்தினமேநலம்.

உ. விருந்து வீட்டுக்குப் போவதிலும், புலம்பல் வீட்டுக்குப்போவது நலம்: இதுவே எல்லாமனிதருக்குமுடிவு; சேவனுள்ளோன் இதைத் தன்மனதில் நிந்திப்பான்.—நகையைப்பார்க்கிலுந்துக்கமே நலம்: முகவிசனத்தில் இருதயஞ் சீர்ப்படும்.—ஞானவானுடைய இருதயம்புலம்பல்வீட்டிலே தங்கும்; மதியினருடைய இருதயங் களிப்புவிட்டிலே தங்கும்.—மதியினர்பாடும்பாட்டைக்கேட்பதிலும், ஞானியினுடைய கண்டனையைக்கேட்பதே ஒருவனுக்கு நலம்.—மதியினுடைய நகை பாணியின்மீழுகிற முள்ளுகளின்படபடப்புப்போலிருக்கின்றது: இதுவும் மாயை.

ச. உபத்திரவம் ஞானியையுஞ்சஞ்சலப்படுத்தமே; பரிதாபம் இருதயத்தை நாசப்படுத்தும்.— ஒருகாரியத்தின் ஆரம்பத்திலும் அதின்முடிவு நலம்: அகங்காரங்கொண்ட சிந்தையுள்ளவனிலும், தாழ்ந்த சிந்தையுள்ளவன் உத்தமன்.—சீக்கிரமாக மனதிலே கோபங்கொள்ளாதே: கோபம் மதியினருடைய இருதயத்திலே தங்குகின்றது.—

ஊ. இந்தநான்களைப் பார்க்கிலும் முன்னுக்கள் நலமென்று சொல்லாதே; நீ இதைக்குறித்து விவேகமாய் விசாரிக்கவில்லை.

உ. சுதந்திரத்திலும் ஞானமே நல்லது: இதிலுல் உருரியினக்காண்பவர்களுக்குப் பலனுண்டு.—ஞானம் புகவிடம், செல்வமும் புகவிடம்: ஞானம், தன்னைப்பெற்றவர்களுக்குச் சேவனைத்தருகின்றது, இதோ அறிவின்மேன்மை.—தேவனுடைய கிரியையைச் சிந்தித்துக்கொள்: அவர்கோணலாக்

யச கினதை நேர்மையாக்கவல்லவன் யாவன்.—வாழ்வுவந்தகாலத்தில் மகிழ்ந்திரு, தாழ்வுவந்தகாலத்தில் சிந்தித்துப்பார்: மனுஷன் தனக்கு நேரிடுங்காரியயின்னதென்றறியாதபடிக்கு, தேவன் அவைகளை ஒன்றுக்கொன்று மாறாகச்செய்தார்.—

ஊ. ஞான மாயையான சேவகாலத்தில் சகலத்தை யுங்கண்டேன்: தன் நீதியிலே கெட்டுப்போகும் நீதிமானுமுண்டு, தன்பாவத்திலே நீடித்திருக்கும்

யச பாவியுமுண்டு.—நீ உன்னை அதிக நீதிமானாகக் காட்டாதே; உன்னை அதிக ஞானவானென்றும்

எண்ணாதே: ஏன் உன்னைக்கெடுத்துக்கொள்ளுகிறாய்.—நீ அதிக தீயனயிராதே, பேதையுமாயிராய் தே: உன் ஆயுள் நிறைவேறுமுன் நீ மரிக்கவேண்டியதென்ன.—நீ இதைப்பற்றிக்கொள்வதேநலம்; யது இதைக்கைவிடாதே: தேவனுக்குப் பயப்படுகிறவன் எல்லாவற்றினின்றும் விடுவிக்கப்படுவான்.—நகரத்திலுள்ள பரக்கிரமசாலிகள் பத்தியுடையோடும், ஞானம் ஞானவானை அதிகமாகப்பெலப்படுத்துகின்றது.—பாவஞ்செய்யாமல் நன்மையை செய்கிற நீதிமான் பூமியில்லை.—

சொல்லப்படும எல்லாவாக்குகளையும் நம்பாதே; உக நம்பினால் உன்பணிவிடைக்காரனும் உன்னைநிந்திப்பதைக்கேட்பாய்.—அநேகந்தரம் நீயும்பிறரை உக நிந்தித்தாயே, இது உன் இருதயத்துக்குத்தெரியும்.

நான் ஞானத்திலுல் இவையெல்லாவற்றை உகயும் பரிட்சித்தேன்: நான் ஞானவானாவேனென்றேன்; அது எனக்குத்தாரமாயிருந்தது.—தூரமு உசம் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யாவன்.—ஞானத்தையும் புத்தியையும் அறி உகயவும், ஆராயவும், தேடவும், பேதையை யின் தீமையை யும் மதியினத்தின் பைத்தியத்தையும் அறியவும், என் மனதைச்செலுத்தினேன்.—கண்ணி உக களும்வலைகளும்போன்ற உன்னத்தையும், விலக்குகன்போன்ற கைகளை யுமுடைய ஸ்திரி மரணத்திலும் அதிக கசப்புள்ளவனென்று கண்டேன்: தேவனுடைய பார்வைக்குச்சம்ருணையிருக்கிறவன் அவளுக்குத்தப்புவான்; பாலியோ அவளாற்பிடிக்கப்படுவான்.—பாருங்கள், காரியத்தின் உளதாற்பரியத்தைக்கண்டறிகிறதற்கு, ஒன்றின்பின் னென்றாக ஒவ்வொன்றையும் உற்றுப்பார்ப்பதினல் இதை அறிந்தேனென்று பிரசங்கி சொல்லுகிறான்.—என்மனம் இன்னுமொன்றைத்தேடுகின்றது, அதைநான் கண்டடையவில்லை: ஆயிரவருக்குள் ஒருபுருஷனைக்கண்டேன்; இவர்களைல்லாருக்குள்ளும் ஒருஸ்திரியைநான் காணவில்லை.—

பாருங்கள், தேவன் மனுஷனைநேர்மையுள்ளவர்களைச்சிருஷ்டித்தார்; அவர்களோ அநேகஉபாயங்களைத்தேடினார்கள், இதுமாத்நிரங் கண்டேன்.

அ. அதிகாரம்.

க. இராசாமுதலானவர்களைக்கனம்பண்ணுவதுகடமையெனக்காட்டல்: சு. உபயோகமானசமயத்தில்தொழிற்செய்வது முறைமையெனத்தெரிவித்தல்: டக. செல்வத்தை யுடைய துன்மார்க்கர்களின் நிலைமையிலுந்தரித்திரத்தையுடைய சன்மார்க்கரின் நிலைமை உத்தமமெனக்காட்டல்: டக. தேவனுடைய கிரியை புத்திக்கெட்டாதெனவிளக்கல்.

ஞானமுள்ளவனுக்கொப்பானவன் யாவன்; காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யாவன்;

(எ. அதி. க.) நீதி.யெ.கூ. நீதி.உஉ.க. (க) உகொரி.எ.ய. (ஊ) நீதி.யெ.யு. (சு) சங்.யெ.யு. (எ) யாத்த.உக. அ. உபா.யச.யக. (அ) நீதி.யச.உக. (க) நீதி.யச.யெ. யாக்.க.யக. (யக) ஏசா.யச.உஎ. (யச) உபா.உஅ.சஎ. (யச) நீதி.உரு.யச. ரோ.யஉ.க. (யஎ) யோபு.யெ.கஉ. சங்.யெ.உக. நீதி.ய.உஎ. (யக) நீதி.உக.உஉ. அதி.க.யச.யு. (உய) க.இரா.அ.சச. உ.நானா.சு.கச. நீதி.உய.க. ரோ.க.உக. க.யோவாக.அ. ரோ.க.உஉ. (உச) யோபு.உஅ. யஉ.உக. க.திமோ.சு.யெ. ரோ.யக.கக. (உச) நீதி.ரு.க.ச. (உஅ) யோபு.கக.உக. சங்.யெ.க. (உக) ஆதி.க.உஎ. ஆதி.க.சு.எ.—(அ. அதி. க.) நீதி.ச.அ.க. அப்.சு.யெ. உபா.உஅ.யெ.

ஞானம், மனுஷனுடைய முகத்தைப் பிரகாசிப்பிக்கும், அது அவன் பார்வையின் கடினத்தை மாற்றும்.—தேவனிடத்தில் இட்ட ஆணையினிமித்தம் நீ இராசாவின் கட்டளையைக்காத்துக் கொள் என்கிறேன்.—அவன் சமூகத்தினின்று தீவிரமாய்ப் போகாதே: ஒரு தீமையுள்ளகாரியத்தில் நில்வாதே. அவன் தனதிஷ்டப்படிசெய்யக்கூடும்.—இராசாவின் வாக்கு எங்கேயோ அங்கே அதிகாரமுண்டு: நீர் என்னசெய்கிறீரென்று அவனுக்குச் சொல்லுகிறவன் யாவன்.—கட்டளையைக் கைக்கொள்ளுகிறவன் எந்த ஆபத்தை யுறியான்: ஞானவானுடைய இருதயம் சமயத்தையும், நீதியையும் உற்றுப்பார்க்கின்றது.

ஊ ஒவ்வொரு அயிப்பிராயத்திற்குஞ்சமயமும் நியாயத்தீர்ப்புமுண்டு, அதினால் மனுஷருக்குநேரிடுஞ்சஞ்சலம் மிகுதி.-சம்பவிக்குங்காரியத்தை அவன் அறியான்: அதின்னவிதமாய்நடக்குமென்று அவனுக்குச்சொல்லக்கூடியவன் யாவன்.—ஆவியைத்தடைப்படுத்துகிறதற்கு ஆவியின்மேல் அதிகாரம் ஒருவருக்குமில்லை; மரணவேளையில் வல்லமை ஒருவருக்குமில்லை: அந்த யுத்தத்தில் விதேலை இல்லை: தூர்க்கிரியை செய்பவர்கள் தூர்க்கிரியையினாலே விடுவிக்கப்படார்கள்.—சூரியனுக்குக்கீழே செய்யப்படும் ஒவ்வொரு கிரியையையும் கண்டேன்; அதற்கென்மனதைச் செலுத்தினேன்: ஒருவன் தனக்குக்கேண்டாகிறதற்கு வேறொருவனை ஆளுங்காலமுண்டு.-பரிசுத்த ஸ்தானத்திற்குப் போக்குவரவுசெய்ததுன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டுவார்கள், அவர்கள் அப்படிச்செய்துவந்தநகரத்திலே பின்புறக்கப்பட்டார்கள், இதைக்கண்டேன்: இதுவும்மாயையே.—தூர்க்கிரியையின் தண்டனைசீக்கிரம் பலிக்காமலிருப்பதினிமித்தம், மனுபுத்திரருடைய இருதயம், அவர்களுக்குள்ளே தூர்க்கிரியையெய்த துணிந்துக்கொள்ளுகின்றது.

ஐ பாவிறுதுதரந்தூர்க்கிரியையெய்து தீர்க்காயுள் பெற்றாலும், தேவனுக்குப் பயந்து அவருக்குப் பயப்படுத்தியுள்ளவர்களாயிருக்கிறவர்களுக்கு நன்மையுண்டாகுமென்று நிச்சயித்தநிதிருக்கிறேன்.—துன்மார்க்கனுக்கு நன்மையுண்டாகாது, அவன் தேவனுக்குப் பயப்படாமலிருக்கிறபடியினால்நிழலிப்போன்ற அவன் ஆயுள் நீடிக்கமாட்டாது.—பூமியிலேநடக்கும் வேறொருமாயையுண்டு: துன்மார்க்கனுடைய கிரியையின்பயனின் படி நீதிமானுக்காகும்; நீதிமாண்களுடைய கிரியையின் பயனின் படி துன்மார்க்கனுக்குமாகும்: இதுவும்மாயையென்றேன்.—அப்பொழுது நான்களிப்பென்மைபாராட்டினேன், சூரியனுக்குக்கீழேபோசனபானம் பண்ணிச்சந்தோஷப்படுவதைப்பார்க்கிலும் மனுஷனுக்கு வேறொருநன்மையுமில்லை: சூரியனுக்குக்கீழே தே

வன் தந்த ஆயுள்பரியந்தம்படும் பிரயாசத்தின் இரத்தப்பலன் நிற்கும்.

இரவும்பகலும் கண் உறங்காமல் இருக்கிறவர் யுசுகளுண்டு: நான் ஞானத்தைப்பெறவும், பூமியிலே மனுஷர் செய்யுங் கிரியையைப்பார்க்கவும் என்மனதைச் செலுத்தினபொழுது,—தேவன் யெசெய்யுஞ் சகல கிரியையையும் பார்க்கும், சூரியனுக்குக்கீழேசெய்யப்படுங்கிரியையை ஒருமனுஷன் அறியக்கூடாதென்று நான்கண்டேன்: மனுஷன் அதை அறியும்படி அதிகமாய்ப் பிரயத்தினம் பண்ணினாலும் அதின்தாற்பரியம் அறியமுடியாது; ஞானவான் அறியவேண்டுமென்று நினைந்தாலும் அதை அறியமாட்டான்.

க. அதிகாரம்.

க. மனுஷர் மரணத்தின் வசமாதல்: ட. தேவனுடைய கிரியைசிறுவுடமெனக்காட்டல்: யு. பராக்கிரமத்திலும் ஞானம் உத்தமமெனவிளக்கல்.

நான் என்மனதைச் செலுத்தி இவையெல்லாவற்றையும் உற்றுப்பார்த்தேன், நீதிமாண்களும் ஞானிகளுந் தங்கத்தங்கள்கிரியைகளுடன் தேவன் கைவசமாயிருக்கிறார்கள்: தனக்கு முன்னிருந்தவைகளினால் விருப்போ வெறுப்போ என்பது ஒருவனும் அறியான்.—சகலமுஞ்சகலருக்குஞ் சமமாய்நேரிடும்: நீதிமானுக்காகிலும், துன்மார்க்கனுக்காகிலும், நல்லவனுக்காகிலும் சத்தனுக்காகிலும், அசத்தனுக்காகிலும்; பலியிகிறவனுக்காகிலும், பலியிடாதவனுக்காகிலும்; ஒரேவிதமாய்ச்சம்பவிக்கும்: நல்லவன் எப்படியோ, பாலியும் அப்படியே; ஆணையிகிறவனுக்கும், ஆணையிடப்படப்படுகிறவனுக்கும் ஒன்றே சம்பவிக்கும்.—சகலருக்கும் நேரிடுங்காரியம் ஒன்றே: சூரியனுக்குக்கீழேசெய்யப்படுங்காரியங்களுக்குள் இதுவே அதிகதுக்கம்: மனுபுத்திரருடைய இருதயம்பாவத்தினாலேநிறைந்திருக்கின்றது, அவர்கள் ஆயுள்பரியந்தம் அவர்கள் இருதயத்தில் மதியினந்தங்கும், பின்பு அவர்கள் மரித்தோரைச் சேரவார்கள்.

சீவனுள்ளோர்யாவரிடத்திலுஞ்சேர்ந்தவனுக்கு நம்புவதற் கிடமுண்டு: செத்தசிங்கத்திலும் உயிருள்ளநாய்நல்லது.—சீவனுள்ளோர் தாங்கன்மரணமடையவேண்டுமென்று அறிவார்கள்: மரித்தோர் ஒன்றுமறியார்கள், பின்னும் அவர்களுக்கு ஒருபலனுமில்லை; அவர்கள் பெயர்மறக்கப்பட்டது.—அவர்களுடையநேசமும், பகையும், பொருமையும் ஒழிந்துபோயின; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் எந்தக்காரியத்திலும் இனி அவர்களுக்கு ஒருபொழுதும் பங்கில்லை.

போ, சந்தோஷத்துடன் உன் ஆகாரத்தைப்பிசித்து, மனரம்மியத்துடன் உன் திராட்சரசத்தைக்குடி; இப்பொழுது தேவன் உன்கிரியைகளை

(உ) க.நானா.உக.உச. எசேக்.யெ.யு. ரோ.யு.க. (ச) யோபு.கச.யு. (எ) நீதி.உச.உஉ. (அ) சங்.சு.க.எ. யோபு.யச.க. (யக) சங்.க.உ.உக. ஏசா.உச.ய. (யஉ) ஏசா.சு.க.உ.ய. ரோ.உ.க. நீதி.க.க.உ.க.க. ஏசா.க.ய.யக. மத். உ.க.ச.ச.க. (யச) சங்.எ.க.யு. (யஎ) யோபு.க.க. ரோ.யக.க.க. சங்.எ.க.யச.—(க. அதி. உ.) யோபு.உக.எ. சங்.எ.க.க.ய.உ.யச. மல்.க.ய.க. (க) யோபு.யச.உக. ஏசா.சு.க.யச. யோபு.எ.அ.க.ய. ஏசா.உச.யச.

அ அங்கிகரிக்கிறார்.—உன்வஸ்திரங்களைப்பொழுதும் வெண்மையாயிருக்கக்கடவன; உன்தலையில் என்னெய்குறையாதிருக்கக்கடவது.—சூரியனுக்குக்கீழே அவர் தந்தமாயையான உன்சீவியநாடெல்லாவற்றிலும், உன்மாயையுள்ள எல்லா நாட்களிலும், நீ உன் பிரியமானவியுடன்சந்தோஷமாய் காள்விடு: சூரியனுக்குக்கீழே இவ்வாழ்விலே நீ படும் பிரயாசத்தின் பலன் இதுவே.—

ஐ நீ கையெகிற எத்தக்கிரியையையும்முயற்சியோடேசெய்; நீ போகிற பிரேதவறையிலே செய்கையும், உபாயமும், அறிவும், ஞானமுமில்லை.

ஐக வேகமுள்ளவர்களுக்குப் பந்தயமில்லை, பராக்ரமசாலிகளுக்குச் செய்யமில்லை, ஞானிகளுக்கு அன்னமும், புத்திமாண்களுக்குச் செல்வமும், வித்துவான்களுக்குத் தயைய மில்லை; நான்கிரும்பிச் சூரியனுக்குக்கீழே இதைக்கண்டேன், சகலருக்குஞ்சமயமுந்தேவசெயலுமுண்டெ.—மனுஷ்யன் தன் காலத்தை அறியான்: மச்சுங்கன்தீயவலையில் பிடிக்கப்படுவதும், பறவைகன்கண்ணியில் அகப்படுவதும்போல, மனுபுத்திரரும்சடிதியில் தங்களுக்குநேரிடும்ஆபத்தில் அகப்படுகிறார்கள்.

ஐக சூரியனுக்குக்கீழே நான் ஞானமுள்ளகாரியத்தைக் கண்டேன், அது எனக்குப் பெரிதாகத் தோன்றிற்று:—கொஞ்சச்சன்மவசிக்கொடுக்கிற நகரத்தக்குவிரோதமாக ஒருபெரிய இராசாவந்து, அதைவளைத்துக்கொண்டு, அதற்கெதிராகப் பெரியகொத்தனங்களைக் கட்டினான்.—அதிலே தரித்திரனை ஒரு ஞானவானிருந்தான், அவன் தன் ஞானத்தினால் அந்தநகரத்தையிரட்சித்தான்; ஆனாலும் அந்தத்தரித்திரனை ஒருவரும் நினைக்கவில்லை.—அந்தத்தரித்திரனுடைய ஞானம் அவமதிக்கப்படாமலும், அவன் வாக்குகள் கேட்கப்படாமலமிருந்தும், வல்லமையிலும் ஞானமே உத்தமமென்றேன்.—மதியினருக்குள் ஆளுகிறவன் இடம் உரத்தசத்தத்திலும், ஞானவானுடைய அமைந்தவாக்குகள் மதிக்கப்பட்டதக்கவைகள்.—

ஐஅ யுத்த ஆயுதங்களிலும் ஞானமே உத்தமம்: ஒருபாவியோ மிகுந்தநன்மையைக் கெட்ப்பான்.

ஐ. அதிகாரம்.

க. ஞானத்தையும் அஞ்ஞானத்தையும் பற்றிப்புத்தி போதித்தல்: ஐக. இராசாக்களைக்குறித்துச் சில விசேஷந்தெரிவித்தல்.

ஐசீத்த ஈகன்தைலக்காரனுடைய சுகந்ததைலந்தூர்க்கந்தம் வீசப்பண்ணும். ஞானத்திலும் கீர்த்தியிலும் பேர்பெற்றவனை அற்பமதியீனமும் அப்படியேசெய்யும்.—ஞானியின் இருதயம் அவனுடைய வலப்பக்கத்திலும், மூடனுடைய இருதயமோ அவனுடைய இடப்பக்கத்திலும் இருக்கின்றன.—

ஐ மூடன்வழியிலே செல்லும்பொழுது அவனுடைய புத்தி அற்றுப்போகும், நான் மூடனென்று அ

வன் வர்களுக்குஞ் சொல்லுகிறான்.—அதிபதியுடைய மனம் உன்மேற்கோபங்கொண்டாலும், நீ உன்ஸ்தானத்தைவிடாதே; இணங்குதல்பெரிய குற்றங்களை மாற்றும்.—அதிபதியிடத்தில் தோன்றும் பிழை ஒருதீமையாகும்: சூரியனுக்குக்கீழே நான் அதைக்கண்டேன்.—மூடர் மகா உயரங்களில் உயர்த்தப்படுகிறார்கள், செல்வநருத் தாழ்விருக்கிறார்கள்.—பணிவிடைக்காரர் குதிரைகளை மேல் ஏறிப்போகவும், பிரபுகள் பணிவிடைக்காரரைப்போலப் பூமியின்மேல் கால்நடையாய் நடக்கவுங்களேன்.—குழியைத்தோண்டுகிறவன் அதிலேவிழுவான்; வேலையைப் பிடுங்குகிறவனைச்சுருப்பங்கடிக்கும்.—கற்களைப்பேர்க்கிறவன் அவைகளினூங்காயப்படுவான்; மரத்தைப்பிளக்கிறவன் அதினால்மோசப்படுவான்.—மழுங்கலான இருப்பாயுத்தத்தைத்தீட்டாமல் விட்டால் அதிகபெலத்தைப்பிரயோகிக்கவேண்டும்: வகையுணர்த்துவதற்கு ஞானமே உத்தமம்.—மந்திரவீதத்தையில்லாதிருந்தாலுஞ் சுருப்பங்கடிக்குமே; அதிலும் அலப்புவாயன் நல்லவனல்ல.—ஞானவா ஐடனுடைய வாயின் வாக்குகள் தயைபொழியும்; பேதையின் உதடுகளோ அவனைவிழுங்கும்.—அவன்வாயின் வாக்கின் ஆரம்பம் பேதைமை: ஐக அவன்வாக்கின் முடிவு தீமை மூட்டுகிற மதியீனம்.—மூடன் பிதற்றுக்கிறான், பின் சம்பலிக்குவாய்.—மூடன் பிதற்றுக்கிறான், பின் சம்பலிக்குவாய்.—மூடன் பிதற்றுக்கிறான், பின் சம்பலிக்குவாய்.—மூடன் பிதற்றுக்கிறான், பின் சம்பலிக்குவாய்.—மூடன் பிதற்றுக்கிறான், பின் சம்பலிக்குவாய்.—

ஆ, தேசமே, உன் இராசா பாலகளுக்கும், ஐக உன் அதிபதிகள் அதிகாலையிற் புசிக்கிறவர்களாகவுமிருந்தால், உனக்குத்தாழ்ச்சியரும்.—தேசமே, ஐக உன் இராசா குலமகனும், உன் அதிபதிகள் வெறிக்காகவல்ல, பலத்தினியித்தந்த தகுந்தசமயத்திலே புசிக்கிறவர்களுமாயிருந்தால் நீவாழ்வுபெறுவாய்.

சோம்பலின் மிகுதியினால் மேல்மச்சு உக்கிப் பிடிபோகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடுமூரும். சந்தோஷத்திற்கு விருந்து பண்ணுகிறார்கள், திராட்சர சம்சீவனுள்ளோரைக்களிப்பிக்கும், பணமோ எல்லாவற்றிற்கும் நிறுவா கஞ்செய்யும். உன்மனதிலும் இராசாவை நிந்திக்கலாகாது; உன்பள்ளியறையிலுஞ் செல்வரைப்பழிக்கலாகாது: ஆகாயத்துப்பறவை அந்தச்சத்தத்தைக்கொண்டுபோகும், சிறகு களையுடையது அந்தவாக்கைத்தெரிவிக்கும்.

ஐக. அதிகாரம்.

க. சாவதானமும், உதாரணமும் வேண்டுமெனக்காட்டல்: எ. வாலிப்பிராயம் மாயையென விளக்கல்.

(ஐக) ஆமோ. உ. ஐச. ஐ. ஏ. ரே. க. உ. க. (ஐஉ) அதி. அ. ஏ. நீதி. உ. க. க. ஓக். ஐ. உ. உ. ஐ. ஐ. க. க. (ஐக) நீதி. உ. க. உ. உ. மாற். க. உ. (ஐஅ) யோச. எ. ஐ. ஐ. க. ஐ. உ.—(ஐ. அதி. க.) நீதி. ஐ. க. ஐ. (ச) க. சாமு. உ. ஐ. உ. ச. நீதி. உ. ஐ. ஐ. (க) எஸ்த. க. க. (எ) நீதி. ஐ. க. ஐ. (அ) சவ். எ. ஐ. நீதி. உ. க. உ. எ. (ஐக) சவ். ஐ. அ. ச. ஐ. ஏ. ரே. அ. ஐ. எ. (ஐஉ) நீதி. ஐ. க. உ. நீதி. ஐ. ஐ. ச. (ஐச) நீதி. ஐ. க. உ. (ஐக) ஏசா. க. ச. ஐ. ஐ. உ. (ஐஎ) நீதி. க. க. ச. (உஐ) யாத். உ. உ. உ. அ. ப. உ. க. ஐ.—(ஐக. அதி.)

சீலமுதலின்மேல், உன் ஆகாரவிறையைவிதை: நெடுகாளைக்குப்பின் அதின்பலனைக்காண்பாய்.-
 ௨ எழுபேருக்கும் எட்டுப்பேருக்கும் பங்குகொடு; பூமியின்மேல்வரும் ஆபத்து இன்னதென்று நீ அறியாய்.—மேகங்கள் நீர் நிறைந்திருந்தால்பூமியின்மேற் சொரியும்: மரம் தென்றிசையிலாவது, வடகிசையிலாவது விழுந்தால் விழுந்த இடத்திலே கிடக்கும்.—காற்றைப் பார்க்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களைநோக்குகிறவன் அறுக்கமாட்டான்.—நீ ஆவியின் தன்மையையும், கருப்பவதியின் கருப்பத்திலுள்ள எலும்புகள்வளரும் விதத்தையும் அறியாததுபோல, எல்லாவற்றையுஞ் சிருஷ்டிக்கிற தேவனுடைய கிரியையைகளை நீ அறியமாட்டாய்.—காலையில் உன் விதையைவிதை, மாலையில் உன் கை நெகிழவிடாதே: இத்தோ அதோ பலிக்குமென்றும், இரண்டும் நலமாகுமோவென்றும் நீ அறியாய்.

௩ ஒளியே இனிமை, சூரியனைக்காண்பது கண்களுக்குப்பிரியம்.—ஒருவன் அநேகவருஷஞ்சீவித்து, அவைகளைல்லாவற்றிலும் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களை நினைக்கக்கடவன்; அவைகள் அநேகம். வருவதெல்லாம் மாயை.

௪ வாஸ்பனே, உன்வாஸ்பத்தில் சந்தோஷப்படு; உன் இளம்பிராயத்தில் உன் இருதயம் உனைக்களிகூரப்பண்ணட்டும், உன் மனதின்வழியிலும், உன் கண்காட்சிக்குரியவைகளிலும்நட: ஆனாலும் இவையெல்லாவற்றையுஞ் சூறித்துத்தேவன் உன்னை நியாயம்விசாரிப்பாரென்றறி.—
 ௫ உன் இருதயத்தினின்று சஞ்சலத்தைநீக்கு, உன் மாமிசத்தினின்று தீமையை அகற்றிவிடு: சிறுபிராயமும் வாஸ்பமும் மாயை.

52. அதிகாரம்.

௬ விருத்தாப்பியத்தில் வருந்துக்கத்தை வருணித்தல்: அ. தேவனைப் பற்றும்பயம் முக்கியமெனத்தெரிவித்தல்.

நீ உன்வாஸ்பப்பிராயத்தில் உன் சிருஷ்டிகர்த்தாவை நினைத்துக்கொள், ஆபத்துக்காலம்வருமே, இதில் எனக்கு ஒருசந்தோஷமுமில்லென்று நீ சொல்லத்தக்கவருஷங்களுஞ் சமீபித்துவருகின்றன.—அக்காலத்திற்கூரியனும், ஒளியும், சந்திரனும், நட்சத்திரங்களும் இருண்டுபோகும், மழை

க்குப்பின்பு மேகங்கள் திரும்பிவரும்:—அந்நாளில் வீட்டுக்காவலாளர் நடுங்குவார்கள், பராக்கிரமசாலிகள் குனிவார்கள், அரைக்கிறவர்கள் சில ராணபடியால் ஓய்ந்திருப்பார்கள், பலகணிவழியாய்ப்பார்க்கிறவர்கள் இருண்டிருப்பார்கள்.—தெருவாசற்கதவுகள் அடைக்கப்படும், அரைக்கிறவர்களின் சத்தந் தணிந்துபோகும், குருவியின் சத்தத்துக்கு எழுந்திருப்பான், வாத்தியத்தின்கன்னியர் எல்லாரும் மெலிவடைவார்கள்;—உயர்ந்தஸ்தானத்திற்குப் பயப்படுவார்கள், வழியிலே பயமிருக்கும், வாதுமைவிருட்சங்கள் புஷ்பிக்கும், வெட்டுக்கிளியஞ்சுமையாகும், போசனப்பிரியம் அற்றுப்போகும்: மனுஷன் தன் நித்தியவாசஸ்தானத்துக்குப்போகிறான், புலம்புவோர் வீதியிலே திரிவார்கள்.—அச்சமயத்தில் வெள்ளினாலுள்ளிடவிடும், பொற்கிண்ணி தகர்ந்துபோகும், ஊற்றின்கண்ணருகேகலசம் உடைந்துபோகும், நீர்நிலையருகே சக்கரம் முறிந்துபோகும்.—தூள்முன்போல் மண்ணோடேசேரும்: ஆவிதன்னைத்தந்தேவனிடத்தில்கிரும்பிச்செல்லும்.

மாயையே மாயை; எல்லாமாயையென்று பிரசங்கி சொல்லுகிறான்.—பின்னும் பிரசங்கி ஞானத்தில் அதிகரித்து, நித்தமுஞ்சனங்களுக்கு ஞானத்தைப்போதித்தான்; அவன் நன்றாய் ஆலோசித்துக்கேட்டாராய்ந்து, அநேகநீதிமொழிகளைத் தொடுத்தான்.—பிரசங்கி இன்சொற்களைத்தேடி ஞான: எழுதப்பட்டவாக்குகள் நேர்மையுஞ்சத்தியமுள்ளன.—ஞானவானுடைய வாக்கியங்கள் தாற்றுக்கோலும், சங்கத்தலைவர்களாலேதைக்கப்பட்ட ஆணியும்போலிருக்கின்றன; அவைகள் ஒரேமேய்ப்பனூல் அளிக்கப்பட்டன.—என்மகனே, நீ இவைகளைக்கேட்டுச்சாவதானமாயிரு: அநேகம்புத்தகங்களைச்செய்வதற்கு முடிவில்லை; வித்தையில் அதிகமாக அப்பியாசித்தல் மாமிசத்துக்குப்பிரயாசம்.

தேவன் சகலகிரியைகளையும், அந்தரங்கமான எந்தக்காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், நியாவாவிசாரிப்பார்.—ஆதலால் கேட்டகாரியத்தின் அடக்கத்தையெல்லாம் கேட்போமாக: தேவனுக்குப் பயந்து, அவர்கட்டளைகளைக்காத்துக்கொள்ளுங்கள்: இதிலே மனுஷனுடைய கடமை எல்லாம் அடங்கும்.

- (க) ஏசா.கஉ.உய. உபா.யெ.யு. நீதி.யக.யெ. மத்.ய.சஉ. உ.கொரி.க.அ. கலா.க.க.ய. எபி.க.ய. (உ) சங்.யுஉ.க. லூக்.க.க.ய. க.தீமோ.க.ய.அ.யக. மீகா.இ.இ. எபே.இ.யக. (இ) யோவா.க.அ. சங்.க.க.ய.ச.யெ. (க) எண்.யெ.க.க. ரோ.உ.ச.—யக. (ய) உ.கொரி.எ.க. உ.தீமோ.உ.உஉ. சங்.க.க.இ.—(யஉ. அதி. க.) நீதி.உஉ.க. புல.க.உஎ. (ச) உ.சாமு.யக.க.இ. (இ) யோபு.யஎ.யக. எரே.க.யஎ. (எ) ஆதி.க.யக. யோபு.க.ச.யெ. சங்.க.ய.க. எண்.யக.உஉ. யோபு.க.ச.யச. ஏசா.இ.எ.யக. சக.யஉ.க. (க) க.இரா.ச.கஉ. (யக) மத்.யஉ.க.ச. அப்.யஎ.க.ய.க. ரோ.உ.யஉ. க.கொரி.ச.இ. உ.கொரி.இ.ய. (யச) உபா.க.க.

சலோமோனின் உன்னதகீதம்.

க. அதிகாரம்.

கிறிஸ்துவின் சபைவைக்கிற அன்பை வருணித்தல்
 உ சலோமோனின் உன்னதகீதம்.—அவர்தமதுவா
 யினால் என்னை முத்தமிடக்கடவர்: உமது அன்
 புதிராட்சரசத்திலும் அதிக இன்பமானது.—உமது
 நாமம், உமது பரிமளத்தைவிடவாசனைபோலி
 ருக்கின்றது; அது ஊற்றப்பட்ட பரிமளத்தைலமா
 னபடியால் கன்னியர் உம்மை நேசிக்கிறார்கள்.—
 என்னை இழுத்துக்கொள்ளும், நாங்கள் உம்மைப்
 பின்தொடருவோம்: இராசா என்னைத்தமது அந்
 தரங்கமான அறையில் அழைத்துவந்திருக்கிறார்:
 நாங்கள் உம்மைப்பற்றி மகிழ்ந்து களிகூரு
 வோம், திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமதன்
 பைப்புக்குமேலும்: நேர்மையானவர்கள் உம்மை
 நேசிக்கிறார்கள்.
 யெரூஷலேமின் கன்னியரே, நான் கறுப்பா
 னவளாயினும், கீதோரின் கூடாரங்களைப்போல
 வும், சலோமோனின் தொங்குதிரைகளைப்போல
 வும் அழகுள்ளவளாயிருக்கிறேன்.—என்மேல்வெ
 யிலெறிக்க, நான்கறுப்பாயிருக்கிறபடியினால் எ
 ன்னைப்பார்க்கவேண்டாம்: என் மாதாவின்பிள்
 னைகள் என்மேற்கோபங்கொண்டு, திராட்சத்தோ
 ட்டங்களைக்காக்கும்படி வைத்தார்கள்; என்சய
 திராட்சத்தோட்டத்தையோ நான்காக்கவில்லை.
 என் ஆத்தமம் நேசிக்கிறவரே, உமதுமந்தை
 யை எங்கேமேய்க்கிறீர்: அதைமந்தியானத்தில் எ
 ங்கேமடக்குகிறீர்: எனக்குச்சொல்லும்: உமது கூ
 ட்டத்தாருடைய மந்தைகளினருகே அலைந்து தி
 ரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதேது.
 ஸ்திரிகளில் ரூபவதியே, உணக்குத்தெரியாதி
 ருந்தால் மந்தையின் காலடிகளைப்பிடித்துத்தொ
 டர்ந்துபோய், மேய்ப்பருடையகூடாரங்களின்
 டையில் உன்ஆட்டுக்குட்டிகளைமேயவிடு.—என்
 பிரியமானவளே, நான் உன்னைப்பார்வோனின்
 இரத்திலேபூண்டிருக்கிறைக்கு ஒப்பிடுகிறேன்.—
 மலைகளினால் உன் கன்னங்களும், சரப்பணிகளி
 னால் உன் கழுத்தும் அழகாயிருக்கின்றன.—நாள்
 கள் உமக்காக வெள்ளிப்பொட்டுப் பொருந்திய
 பொன்மாலையை ஆயத்தப்படுத்துவோம்.
 இராசாதமதுபந்தியிலிருக்குஞ்சமயத்தில் என்
 னுடைய நாந்துதைலம் தன்வாசனையைவீசுகின்
 ரது.—என்றேசர்வெள்ளிப்போளத்தின்செண்டு;
 அவர் இராமுழுவதும் என்ஸ்தனங்கள் மத்தியில்
 சயனிப்பார்.—என்றேசர் எனக்கு ஐன்கெதித்தி
 ராட்சத்தோட்டத்திலுள்ள கொப்பெர்க்கொத்து.
 கேள், என் பிரியமானவளே, நீரூபவதி; கேள்,
 நீசெளந்தரியவதி; புறக்கண்ணையுடையவள்.
 கேளும், என் நேசரே, நீர் செளந்தரியமுள்ள
 வர், இன்பகாரணர்; நம்முடையசயனம் பசுமை
 யானது.—நம்முடைய வீட்டின் உத்திரங்கள் ஏரஸ்
 மரங்கள், நம்முடையவிசித்திரமச்சுத்தேவதாரு.

உ. அதிகாரம்.

கிறிஸ்துவக்கும் அவர் சபையாருக்கும் உண்டா
 னசம்பந்தத்தைத் தெரிவித்தல்.
 நீர்வாரோனின் கபச்சலெத்பூ, வெளியிலுள்
 ன ஐவுஷன்புஷ்பம்.
 ஐவுஷன்புஷ்பம் முட்களுக்குள்ளே எப்படித்
 தோன்றுகின்றதோ, அப்படியே என் பிரியமான
 வள் குமாரத்திக்குள்ளே தோன்றுகிறார்.
 வனவிருட்சங்களுக்குள்ளே தபுகாவிருட்சம்
 எப்படியிருக்கின்றதோ, அப்படியே குமாரர்க
 ளுக்குள்ளே என் நேசர் இருக்கிறார். நான் மிகவு
 மகிழ்ந்து அதின் நிழலில் இருந்தேன், அதின்களி
 என்வாய்க்குமதுரமாயிருக்கின்றது.—அவர் என்
 னைவிருந்துச்சாலையிற்கொண்டுகொய்விட்டார்,
 அன்பென்னும் அவருடையவகொடி
 லாகப்பறந்தது.—திராட்ச அதிரசங்களினால் என்
 னை ஆற்றுங்கள், தபுகாவிருட்சக்களிகளைத்தந்து
 என்னை ஆற்றுங்கள்: நான் அன்பிறைச்சார்ந்து
 போகிறேன்.—அவர் இடக்கை என் தலையின் கீழ்
 வைக்கப்பட்டிருக்கின்றது, அவர் வலக்கை என்
 னைத்தழுவிக்கொள்ளுகின்றது.—யெரூஷலேமி
 ன்கன்னியரே, வெளிமான்களையும் வெளியின்
 மறிகளையுங்கொண்டு நான் உங்களை ஆணையிடு
 விக்கிறேன், என் அன்பர் பிரியங்கொள்ளுமுன்
 நீங்கள் அவரைடையமுப்பவும், விழிக்கப்பண்ண
 வும் வேண்டாம்.
 என் நேசரின் சத்தம்: அவர் மலைகள்மேல்குதித்
 தும், குன்றுகள்மேல் ஓடியும்வருகிறார், பாருங்
 கள்.—என் நேசர்வெளிமானுக்கு, அல்லதுமரைக்
 குட்டிக்கொப்பாயிருக்கிறார்: பாருங்கள், எங்க
 ள்மதிலுக்குப்புறம்பாக நிற்கிறார், பலகணிவழி
 யாய்ப்பார்க்கிறார், சாலேகத்தின் வழியாய்த்தம்
 மைக்காண்பிக்கிறார்.—என் நேசர்பேசத்தொடங்
 கிறார், என் பிரியமானவளே, என் ரூபவதியே, எ
 முந்துவா.—பாருங்கள், சீதளகாலஞ் சென்றது, யக
 மாரி ஒழிந்துபோயற்று.—நிலத்திலே புஷ்பங்கள்
 காணப்படுகின்றன; பருவைகள் பாடுங்காலம்
 வந்தது, காட்டுப்புருவின் சத்தம் நம்முடையதே
 சத்திற்கேட்கப்படுகின்றது.—அத்திமரங்காய்காய்
 க்கின்றது, பூத்தப்பிஞ்சுபிடித்ததிராட்சக்கொடி
 வாசனைவீசுகின்றது. என் பிரியமானவளே, என்
 ரூபவதியே, நீ எழுந்துவா.—என்புருவே, மலை
 களின் புகவிடங்களிலும், சிகரங்களின்மறைவி
 லும் உன் முகதரிசனந்தா, நான் உன் வாக்கை
 க்கேட்கப்பண்ணு; உன்வாக்கேயினிமை, உன்
 முகமழுகின்றது.—குழிநரிகளும், சிறுநரிகளும்
 திராட்சத்தொடிகளை நாசப்படுத்துகின்றன, எங்
 களுக்காக அவைகளைப்பிடியுங்கள்: நம்முடைய
 திராட்சக்கொடிகள் பிஞ்சுபிடிக்கின்றன.
 என் நேசர் என்னுடையவர், நான் அவருடைய
 யவன்: அவர் ஐவுஷன்புஷ்பங்களுக்குள்ளேபுசித்

(க. அதி. க.) க. இரா. ச. கூ. உ. (ச) ஓசி. ய. க. ச. யோவா. க. ச. ச. பிலி. கூ. உ. உ. ய. க. ச. ச. ச. ச. ய. ச. ய. ய. யோவா. ய. ச. உ. எ. ப. உ. எ. (க) யோவா. ய. க. ய. ச. ய. க. (ய) எசேக். ய. க. ய. க. உ. ய. க. —(உ. அதி. கூ.) வெளி. உ. உ. க. உ. (ச) அதி. அ. கூ. (ய. க.) ச. க. அ. ய. ய. க. எசேக். ய. க. ச. லூக். ய. க. உ.

தோட்டத்தில் வந்துவிட்டேன், என்வெள்ளைப் போளந்தையும் சுகந்திரவியத்தையுஞ்சேர்த்துக் கொண்டேன்; தேன்கூட்டோடே எந்தேனை உட்கொண்டேன்; எந்திராட்சரசத்தையும்என்பாலையுருகுத்தேன்.

நேசரே, போசனம்பண்ணுங்கள்; என்பிரியமானவர்களே, நீங்கள் பூர்த்தியாய்ப்பானம்பண்ணுங்கள்.

உ நான் நித்திரைகொண்டேன், என்மனமோ விழித்திருந்தது: என் நேசருடைய சத்தத்தைக்கேட்டேன், அவர் கதவைத்தட்டிஎன்சகோதரியே, என்பிரியமானவளே, என் புறவே, என்மாசற்றவளே,கதவைத்திற:எந்தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் சொரிந்த தூறலினாலும்நிறைந்தனவென்றார்.—என் அங்கியைக் கழற்றினேன்;

இனி நான் எப்படித்திரும்பவும்உட்ப்பேன்; என் கால்களைச்சுத்திசெய்தேன்; திரும்பவும் அவைகளைஎப்படி அசுசிப்படுத்துவேனென்றேன்.—என் நேசர் தமது கையைக்கதவின் துவாரத்தால் உள்ளேநீட்டினார்,அப்பொழுதுஎன்குடல்கள் குழம்பின.—என் நேசர் நிமித்தங்கதவுதிறக்க எழும்பினேன்; என்னைக்கென்வெள்ளைப்போளத்தைச்சொரிந்தன, என் விரல்களினின்ற வாசனைபொருந்தியவெள்ளைப்போளம் பூட்டின்கைப்பியிலே சொரிய,—என்நேசருக்கதவைத்திறந்தேன்;

என் நேசரோ புறப்பட்டுப்போய்விட்டார்: அவர்வாக்கை நினைந்துஎன்ஆத்தமம்சொர்ந்துபோயிற்று: அவரைத்தேடினேன்,காணவில்லை; அவரைக்கூப்பிட்டேன், அவர் உத்தரங்கொடுக்கவில்லை.—நகரத்தில் உலாவியருங் காவலாளர் என்னைக்கண்டு என்னை அடித்தார்கள், அவர்கள் என்னைக்காயப்படுத்தினார்கள்; மதிற்காவலாளர் என் முக்காட்டைப் பறித்துக்கொண்டுபோனார்கள்.—யெரூஷலேமின் கன்னியரே, நீங்கள் என் நேசரைக்கண்டால், நான் அன்பினால் சொர்ந்து போகிறேனென்று நீங்கள் அவருக்குச்சொல்லும்படி உங்களைஆணையிடுவிக்கிறேனென்றேன்.

உஸ்திரிகளுக்குள்ளே ரூபவதியே, மற்ற நேசரிலும் உன் நேசர்எதிலேவிசேஷப்பட்டவர்; நீ எங்களைஆணையிடுவிக்க உன்நேசர்மற்றநேசரிலும்எதிலே விசேஷப்பட்டவரென்றார்கள்.

யென் நேசர் வெண்மையும் செம்மையுமானவிக வர், பதினாயிரவரில் மாட்சிமையுள்ளவர்.—அவர் தலை தங்கம், அவர் தலைமயிர் சுருள்சுருளாயிருக்கின்றது, அண்டங்காக்கையைப்போறாயுடறுத்தது.—அவர் கண்கள் பாலித்தோய்க்கப்பட்டுநியோரங்களில் பூரித்தமைந்து நிற்கும்புறக்களின் கண்களுக்குச்சமானமாகின்றன.—அவர்க்கண்கள்சம்பாரப்பாத்திகளைப்போலவும், வாசனையான புஷ்பங்களைப்போலவுமிருக்கின்றன: அவர் உதகென்ஆஷன்புஷ்பம்போலவாசனைபொருந்திய வெள்ளைப்போளத்தைச் சொரியும்.—அவர்க்கண்கள்பத்மராகம்பதித்தபொன்மோதிரங்களுக்குச்சமானமானவைகள்: அவர்வயறு

நீலமணி பதித்த பிரகாசமான யானைத்தந்தத்துக்குச்சமானம்.—அவர்கால்கள் பசும்பொற்பாதங்க யினின்மேல் நிற்கின்ற வெண்கற்றாண்களுக்குச்சமானமானவைகள்: அவர் முகப்பார்வை விபானோனைப்போலவும், ஏரல்மரங்களைப்போலவும் உத்தமம்.—அவர்வாய் அதிமதுரம்: அவர்மிகவுஞ் யசெளந்தரியமுள்ளவர். யெரூஷலேமின்கன்னியரே, இவ்வண்ணமே என்நேசர், இவ்வண்ணமே என் நண்பரென்றார்.

௬. அதிகாரம்.

சபையின் மேனமையைக்காட்டல். யெஸ்திரிகளில்ரூபவதியே, உன்நேசர் எவ்விடத்திற்குப்போனார், உன் நேசர் எங்கேபோனார்; நாங்களும் உன்னோடேகூடிஅவரைத்தேடுவோமென்றார்கள்.

நந்தனவனத்திற்போசனம்பண்ணவும், ஆஷன் புஷ்பங்களைக்கொய்யவும், என்நேசர் சுகந்தவிருட்ச புஷ்பங்கள் நிறைந்த தமது தோட்டத்திற்குஞ் சம்பாரப்பாத்திகளுக்கும் போய்விட்டார்.—நான் என் நேசருடையவன், என்நேசர் என்னுடையவர்: அவர் ஆஷன்புஷ்பத்துக்குள்ளேபோசனம்பண்ணுகிறாரென்றார்.

என்பிரியமானவளே, நீ திர்சாவைப்போலச்சுந்தரி, யெரூஷலேமைப்போல ரூபவதி, கொடிப்படைபோலப் பயங்கரமானவள்.—என்னிலிருந்து உண்கண்களை மீட்டுக்கொள், அவைகளால்வசப்பட்டேன்: உன்தலைமயிர் கிலியாத்தலையில்மேயும் வெள்ளாட்டுமந்தையைப்போலிருக்கின்றது.—உன்பற்கள்,மயிர்கத்திரிக்கப்பட்டுநீராடிவந்தவைகளும், ஒன்றாயினும் மலடாகாமல்இரட்டைக்குட்டியின்றவைகளுமானஆட்டுமந்தையைப்போலிருக்கின்றன.—உன் கூந்தலின் கீழுள்ளகன்னங்கள்மாதாளம்பழத்துண்டங்கள்போலிருக்கின்றன.—இராசாத்திகள் அறுபதுபேர், மறுமனையாட்டிகள்என்பதுபேர், கன்னியருக்கோ தொகையிலலை.—என்புறவோ, என் மாசற்றவளோ ஒருத்தி; அவள் தன்மாதாவுக்கு ஒரு பிள்ளை, அவள் தன்னைப்பெற்றவளுடைய அன்புக்குப் பாத்திரமானவள். கன்னியர் அவளைக்கண்டு அவளைவாழ்த்தினார்கள்; இராசாத்திகளும்மறுமனையாட்டிகளும் அவளைப்போற்றினார்கள்.—சந்திரனைப்போலச்சுந்தரியும், சூரியனைப்போலப் பிரகாசமுள்ளவளும், கொடிப்படை யைப்போலப் பயங்கரமானவளுமாகி, விடியற்காலத்தைப்போலஉதித்தவளாகியஇவள்யாவள்.

தாழ்ந்தபூமியிலுள்ள கனிகளைப்பார்க்கவும்,திராட்சக்கொடிசெழித்ததா, மாதனைபூத்ததாவென்றறியவும் நான்வாதுமைத்தோட்டத்திற்குப்போனேன்.—அதினால் என்மனஞ்சுடிதியில்என்னை அமீனாதிப்பின் இரதங்களைப்போலாக்கிற்று.—திருமப்பு, திரும்பு, ஆலாயித்தியே, நாங்கள் உன்னைப்பார்க்கும்படி திரும்பு, திரும்பு. ஆலாயித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்; இரண்டுசேனையின் கூட்டத்துக்குச்சமானமானவன்.

எ. அதிகாரம்.

சபையின் செளந்தரியத்தை வருணித்தல்: கிறிஸ்துவில்வைக்கிற அன்பைக்காட்டல்.

இராசகுமாரத்தியே, செருப்பிட்ட உன் பாதங்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன; உன் இடைநெளிவுவிசித்திரத்தொழிற்காரணகைவேலையாகிய பூஷணமாயிருக்கின்றது.—உன் தொப்புள், திராட்சரசுக் குறையாத வட்டமான பாத் திரத்துக்குச் சமானம்: உன் உதரம்ஜீஷன் புஷ்பங்கள் சூழ்ந்த கோதுமைக்குவியல்போலிருக்கின்றது.—உன்னிரண்டு ஸ்தனங்களும் இரட்டைப்பேருகிய வெளிமான் குட்டிகளுக்குச் சமானம்.—உன்சமுத்த யானைத்தந்தத்தினுமசெய்தகோபுரம்; உன்சண்கள் பதர்பீமவாசலுக்குச் சமீபமாயுள்ள எஷ்போனின் குளங்களுக்குச் சமானம்: உன் மூக்குத்தமஸ்குவின் எதிர்ப்புறத்திலுள்ள லிபானோனின் கோபுரத்தைப்போலிருக்கின்றது.—உன்சரசு கர்மேல் மலையைப்போலிருக்கின்றது, உன் கொண்டை தூமிரத்தினால் கட்டப்பட்டிருக்கின்றது; இராசாகொண்டைச் சொருகிலேபரவசப்பட்டிருக்கிறார்.

இன்பத்தைத் தருகிறதற்கேற்ற என்பிரியமானவளே, நீ எவ்வளவுசெளந்தரியவதி, எவ்வளவு இன்பகாரணம்.—பீனாரம்போல உன்னுயரம், திராட்சக் குலைகள்போல உன் ஸ்தனங்கள்.—நான் பனைமரத்தில் ஏறுவேன், அதின் மடல்களைப்பிடிப்பேன் என்றேன்: இப்பொழுது உன்னுடைய ஸ்தனங்கள் திராட்சக் குலைகள்போலிருக்கின்றன, உன் மூக்கின் வாசனை தபுகாசுக்குச்சமானம்.—உன்மேல்வாய் என்றேசருக்காகவைத்த நல்லதிராட்சரசும், அதுகுடிப்பவர்களுக்கு ரம்மியத்தைத்தந்து, தூங்குகிறவர்களுடைய உதடுகளைப்பேசவிக்கும்.

நான் என் நேசருடையவன், அவர்விருப்பம் எனமேலிருக்கின்றது.—என்றேசரே, வயல்வெளிக்குப்போவோம்வாரும்; கிராமங்களிலே தங்குவோம்.—திராட்சத்தோட்டத்திற்குப்போக அதிகாலையில் எழும்புவோம்; திராட்சக்கொடிசெழிக்கின்றதோ, அது காய்க்கின்றதோ, மாதனை புஷ்பிக்கின்றதோ, பார்ப்போம்: அங்கே உமக்கு என் அன்பின் உசிதங்களைத்தருவேன்.—என்றேசரே, தூதாய்க்கனிவாசனைவீசுகின்றது, எங்கள் வாசலின் சமீபத்தில் பழமவைகளும் புதியவைகளும்படிய அருமையான சகலவிதகனிகளையும் உமது நிமித்தம் வைத்திருக்கிறேன்.

அ. அதிகாரம்.

சபைகிறிஸ்துவில்வைக்கிற அன்பையும் அவரிடத்தில்செய்கிற பிரார்த்தனையுந்தொரிவித்தல். நீர் என் மாதாவின் முலைகுடித்த என் சகோ

தரனைப் போலிருந்திரானால், நான் வெளியில் உம்மைக்கண்டு முத்தமிட்டாலும் நிந்திக்கப்படுேன்.—நான் உம்மை நடத்தி எனக்குப் போதிக் கும்என் மாதாவின் வீட்டிலேகொண்டுபோய் விடுவேன்: சுகந்த திரவியங்கலந்த திராட்சரசுத்தையும், என் மாதானம் பழரசுத்தையும் குடிக்கத்தருவேன்.—அவருடைய இடதுகை என் தலையின் கீழிருக்க அவர் வலதுகை என்னைத்தழுவிக்கொள்ளும்.—யெரூஷலேமின் கன்னியரே, என்றேசர் பிரியங்கொள்ளுமுன், நீங்கள் அவரை எழுப்பவும், விழிக்கப்பண்ணவும் வேண்டாமென்று உங்களை ஆணையிடுவிக்கிறேன்.

தன்றேசர்மேற்சாய்ந்துகொண்டுவெனத்தினின் றுவருகிற இவன்யாவன்; நான் தபுகா விருட்சத்தின் கீழ் உன்னை எழுப்பினேன்: அங்கே உன் மாதா உன்னைப்பெற்றாள்: அங்கேபெறவாதைப்பட்டு உன்னைப்பெற்றாள்.

நீர் உமது இருதயத்தில் முத்திரையாகவும், உமது புயத்தில் முத்திரையாகவும் என்னைவைத்துக்கொள்வீராக: அன்புமரணத்தைப்போல வல்லமையுள்ளது; அன்பின் குரோதம் மயானஸ்தானத்தைப்போலக் கடினமுள்ளது: அதின் தணல் அக்கினித்தணல்போலவும், அதின் சுவாலை ஆகாயத்தின் மின்னலைப்போலவயிருக்கின்றது.

மிருந்த சலங்களும் அன்பைத் தணிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதை அழித்தமுடியாது: ஒருவன் அன்பினிமித்தம் தன்வீட்டிலுள்ள எல்லாப்பொருள்களையும் செலவழித்தாலும் அவன் அலட்சியம் பண்ணப்படுவான்.

நமக்கு ஸ்தனமில்லாதகிறிய ஒரு சகோதரியுண்டு: நம்முடைய சகோதரிக்காகப்பேசும் நாளில் அவளுக்கு என்னசெய்வோம்.

அவள் அஸ்திபாரமானால், அவன்மேல் வெள்ளிஅரமனை கட்டுவோம்: அவன் வாசலானால், ஏரஸ்மரத்தினுமசெய்த ஒரு கதவையிலுவோம்.

நானே அஸ்திபாரம், என்ஸ்தனங்கள்கோபுரங்கள்: ஆதலால் அவருடைய கடாட்சம் பெற்றேன்.—பாகால் ஏமோனில் ஆட்களிடத்தில் ஒப்பிக்கப்பட்ட ஒரு திராட்சத்தோட்டஞ் சலோமோனுக்குண்டு; அதின்பலனுக்காக ஒவ்வொருவன் ஆயிரம்வெள்ளிக்காசுகொண்டுவருவான்.—என்திராட்சத்தோட்டம் எனக்குமுன்பாக இருக்கின்றது: சலோமோனே, உமக்கு அந்த ஆயிரமும், அதின்பலனைக்காக்கும் ஆட்களுக்கு இரு தூறுங்கிடைக்கும்.

தோட்டங்களில்வாசம்பண்ணுகிறவளே, தோழர்கள் உன்வாக்குக்குச்செவிகொடுப்பார்கள்: நானும் அதைக்கேட்கப்பண்ணு.

என் நேசரே, விரைந்து வாரும், சுகந்ததிரவியங்களையுடைய மலைகள்மேலுள்ள வெளிமானையும் மரைக்குட்டியையும்போல விரைந்துவாரும்.

(எ. அதி. க.) சங்.சடு.யக். (ய) சங்.சடு.யக். (யக்) ஆதி.கய.யச. மத்.யக்.இஉ.—(அ. அதி. உ.) நீதி.க.உ. (ச) ஏசா. சக.யக். ஏரே.உஉ.உச. ஆகா.உ.உக். (எ) நீதி.சு.கடு. (அ) ஏசேக்.உக்.கக். (யக்) மத்.உக்.கக். (யக்) அதி.உ.யச. (யச) வெளி.உஉ.யஎ.உய.

ஔசாய்ய தீர்க்கதரிசியின்புத்தகம்.

க. அதிகாரம்.

க. யூதாவின் பாவத்தைக் குறித்துப் புலம்பல்: ௫. பாவத்தால் வருந் தண்டனை யிதுவெனக்காட்டல்: ௩. கள்ளமானபத்திவேஷத்தைக்கண்டித்தல்: ௩௬. பாவத்தைவிட்டுத்திரும்பும்படிவவல்: ௨௧. சனங்கன்செய்த பாவங்களை விவரித்தல்: ௨௫ நல்லோர்வாழ்வந்தீயோர்தாழ்வமுடைவார்களென்று காட்டல்.

யூதாதேசத்து இராசாக்களாகிய ஊசியா, யோதாம், ஆகாஸ், இஸ்வியாவென்னுமிவர்கள்காலத்தில், ஆமோத்தின்புத்திரனாகிய ஔசாய்ய, யூதாவையும் வெருஷலேமையும் குறித்துக்கண்ட தரிசனம்.—வானமே, கேள், யூமியே, செவிகொடு; யெகோவா வசனிக்கிரூர், நான் பின்னாகளை ஆதரித்துவளர்த்தேன், அவர்கள் என்கட்டளைக்கமையாமல்வருவினார்கள்.—மாடு, தன்னையுடைய வனையும், கழுதை, தன் எசமானன்வைத்தொட்டியையும் அறியும்: இஸரவேலோ என்னை அறியான், என் சனம்மாத்திரஞ்சீர்த்திக்கிறதில்லை.—ஆ, பாவமுள்ளசாதி, பாவப்பாரஞ்சுமந்த சனங்கள், தூர்க்கருமஞ்செய்கிற சந்ததி, கெட்டபுத்திரர்: அவர்கள் யெகோவாவைவிட்டார்கள், இஸரவேலின் பரிசுத்தரைக் கோப்பபடுத்தினார்கள், அவரிடத்தில் பராமுகமானார்கள்.

இன்னும் நீங்கள் அடிக்கப்படவேண்டியதென்ன; பின்னும் நீங்கள் அடிகமல்கிப்போவீர்கள்: தலையெல்லாம் நோய்ப்படுகின்றது, இருதயமெல்லாஞ் சோர்ந்துபோயிற்று.—உள்ளங்கால் தொடங்கித் தலைமட்டும் அதிலே சொஸ்தமில்லை; அது காயமும், வீக்கமும், அழுகியபண்ணுமுள்ளது: அது சீபிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கின்றது.—உங்கள் தேசம் பாழாய்க்கிடக்கின்றது, உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுடப்பட்டன: உங்கள் நாடோ, அந்நியர் அதை உங்களுக்குமுன் பட்சிக்கிரூர்கள், அந்நியராற் கவிழ்க்கப்பட்ட பாழந்தேசம்போலிருக்கின்றது.—சீயோன்முமாரத்தி, திராட்சத்தோட்டத்திலுள்ளகுழியும், வெள்ளரித்தோட்டத்திலுள்ள குழசையும், முற்றிக்கைபோடப்பட்ட நகரமும்போலக் கைவிடப்பட்டான்.—சேளுபதியாகிய யெகோவா நமக்குச் சிலர் மீந்திருக்கவிடாமலிருந்தாராகில், நாம் சோதோமைப்போல

இருப்போம், கொமோராவுக் கொப்பாவோம். சோதோமீன் அதிபதிகளே, யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள்; கொமோராவின் சனங்களே, நமது தேவனுடைய பிரமாணத்துக்குச்செவிகொடுங்கள்.—உங்கள் பலிகளின் யெகிரன் எனக்கேதென்று யெகோவா சொல்லுகிரூர்: நீங்கள் தகனிக்கும் ஆட்டுக்கடாக்களினாலும், புஷ்டியான மிருகத்தின்ரிணத்தினாலும் எனக்கு அரோசியமுண்டாயிற்று; காளைகள், ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள் என்னுமிவைகளினிரத்தத்தில் எனக்குப்பிரியமில்லை.—நீங்கள் யெஎன்சந்நிதியில் காணப்படும்பொழுது என் பிராகாரங்களில்வரவேண்டும் என்று உங்களிடத்தில் அதைக்கேட்டவரீயாவர்.—இனிவீண் நைவேத் யுகதியங்களைக்கொண்டவரவேண்டாம்; தூபம் எனக்கருவருப்பானது; அமாவாசியையும், ஓய்வுநாளையும், வரவழைக்கப்பட்ட சபையையும் நான்சகிக்கமாட்டேன்; ஆசரிப்புநாளும்வீசனம்.—உங்கள் அமாவாசிகளையும் நியமிக்கப்பட்டஉங்கள் உற்சவங்களையும் எனதுள்ளம் வெறுக்கின்றது: அவைகள் எனக்குவருத்தமாயிருக்கின்றன; அவையைச்சுமந்துஇளைத்தேன்.—நீங்கள்உங்களைக்கேடுகளைவிரிக்கும்பொழுது நான் உங்களுக்கு என்கண்களைமுடிவேன்: நீங்கள் மிருகந்தபிரார்த்தனைகளைப்பண்ணினாலும் நான்செவிகொடுதேன்: உங்கள் கைகள் இரத்தத்தினால்நிறைந்திருக்கின்றன. நீங்கள் ஸ்நானம்பண்ணி உங்களைச்சுத்திசெய்யுங்கள்; என்பார்வையினின்றுஉங்கள்பாவக்கிரியையைஅகற்றி, தூர்க்கிரியையைத்தள்ளிவிடுங்கள்.—நன்மைசெய்யும்படிபுல்லங்கள்; நியாயத்தை யெத்தேடி, உபத்திரவப்பட்டவர்களுக்குத் துணைநின்று, அநாதபிள்ளைகளுக்குநியாயஞ்செய்து, விதவையின்வழக்கைவிசாரியுங்கள்.—நாம் வழக்காடுவோம், வாருங்கென்று யெகோவா சொல்லுகிரூர்: உங்கள் பாவங்கள் இரத்தவருணமாயிருந்தாலும் உறைந்தமழையைப்போல்வெண்மையாகும்; அவைகள் இரத்தம்பரத்தைப்போலச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சியைப்போலாகும்.—நீங்கள் மனம்பொருந்திக்கட்டளைக்கமைந்தால், தேசத்தின் நன்மையை அனுபவிப்பீர்கள்.—உடன் உபபாமலும் கைக்கமையாமலும் இருப்பீர்களானால் கட்கத்திற்கிரையாவீர்கள்: யெகோவாவின் வாழ்வு வாக்கை வசனித்தது.

(க. அதி. க.) எண். ௩௨.௬. (உ) உபா. ௧௨.௧. எரே. ௨.௩௨. மீகா. ௧.௨. அதி. ௫. ௧.௨. (க) எரே. ௩.௧. எரே. ௧. ௧.௧. (ச) அதி. ௫. ௧.௧. ௧. மத். ௧. ௧. சங். ௫. ௧. ௧. (௫) அதி. ௧. ௩.௧. எரே. ௨. ௧. ௩. (ச) எரே. ௩. ௨. ௨. (எ) உபா. ௨. ௩. ௧. ௧. (அ) யோபு. ௨. ௧. ௩. ௩. புல. ௨. ௧. எரே. ௧. ௩. ௧. (க) புல. ௧. ௨. ௨. ரோ. ௧. ௨. ௧. அதி. ௩. ௧. ௨. ௩. (௩) உபா. ௧. ௨. ௧. ௨. எசே. ௩. ௧. ௧. (ய) க. சாமு. ௩. ௨. ௨. சங். ௩. ௩. ௩. ௩. நீதி. ௨. ௧. ௨. ௧. எரே. ௧. ௩. ௧. ௩. ஆமோ. ௫. ௨. ௧. ௨. ௨. மீகா. ௧. ௧. ௧. (௩) யாத். ௨. ௧. ௩. ௩. (௩) க. ௧. ௧. ௩. ௩. யோவே. ௧. ௩. ௩. (௩) எண். ௨. ௩. ௩. ௩. புல. ௨. ௧. ௩. (௩) யோபு. ௨. ௧. ௩. ௩. ௩. எரே. ௩. ௩. ௩. ௩. மீகா. ௧. ௩. ௩. ௩. (௩) எரே. ௧. ௩. ௩. ௩. சங். ௧. ௩. ௩. ௩. ஆமோ. ௫. ௩. ௩. ௩. ரோ. ௩. ௧. ௩. ௩. க. பேதுரு. ௧. ௩. ௩. (௩) எரே. ௨. ௧. ௩. ௩. ௩. மீகா. ௧. ௩. ௩. ௩. சக. ௧. ௩. ௩. ௩. (௩) அதி. ௧. ௩. ௩. ௩. மீகா. ௧. ௩. ௩. சங். ௩. ௧. ௩. ௩. வெளி. ௧. ௩. ௩. ௩. (௩) எண். ௨. ௧. ௩. ௩. தீ. ௧. ௩. ௩.

உக ஆ, உண்மையுள்ளநகரி எப்படிவேசையாயிற்று, அதுநியாயத்தினால் நிறைந்திருந்தது; அதிலே நீதி தங்கியிருந்தது; இப்பொழுதோ கொலைபா உஉதகர்.—உன் வெள்ளி களிம்பாயிற்று, உன் திராட்ட உக சரசம் சலத்தோடேவைக்கப்பட்டது.—உன் அதிபதிகள் கட்டளைமையீறித் திருடருக்குக்கட்டாளிகளானார்கள்: எவனும் பரிதானத்திலே பிரியப்படுகிறான், கைக்கலியை நாடுகிறான்: அவர்கள் அநாதபிள்ளைகளுக்கு நியாயஞ்செய்கிறதில்லை, விதவையின் வழக்கு அவர்களை அணுகு உச வதில்லை.—ஆதலால் சேனாபதியாகிய யெகோவாவு ம் இஸ்ரவேலின் வல்லவருமான ஆண்டவர் ஆ, நான் என்விரோதிகளைத்தண்டித்து ஆறியிருப்பேன், என் சத்தருக்களிடத்திற் பழிவாங்குவேன்.

உடு நான் திரும்பவும் என் கையை உன்மேல்வைத்து, உன்னைப்படிமிட்டுக் களிம்பை நீக்கி, உன்க உச லப்புமுழுவதையும் அகற்றுவேன்.—உனக்குப் பூருவகாலத்திலிருந்ததுபோல நியாயாதிபதிகளையும், ஆதியிலிருந்ததுபோல உனக்கு ஆலோசனைக்காரரையும் திரும்பவுந்தருவேன்: பின்பு நீ தருமபுரமென்றும், சத்தியநகரமென்றும் பெயர்பெ உஎ தறாய்.—சீயோன் நியாயத்தினாலும், அதின்மீன் டெருபவர்கள் நீதியினாலும் கட்டப்பட்டவேண்டும்.

உடி அதிகாரமக்காரரும், பாவினரும் ஏகமாய் அழிவார்கள், யெகோவாவுக்கு விலகினவர்கள் உக சேதிக்கப்படுவார்கள்.—நீங்கள் விரும்பின அல்லோன் விருட்சத்தைக்குறித்து இலச்சையடைவீர்கள், நீங்கள் தெரிந்துகொண்ட தோட்டங்களினிமித்தம் நாணுவீர்கள்.—இலவாடின அல்லோன் விருட்சத்திற்கும், நீரில்லாத தோட்டத்திற்கு மொப்பாவீர்கள்.—பராக்கிரமசாலிசணற்குளமாவான், அவன்செய்கை நெருப்புப்பொறிபோலாகும், இரண்டும் ஏகமாகவெந்துபோகும், அவிப்பார் ஒருவருமில்லையென்று சொல்லுகிறார்.

உ. அதிகாரம்.

க. கிறிஸ்துவின் இராச்சியத்தைக் குறித்தல்: க. யெகோவாவை விட்டு விலகினதினாலுண்டான தோஷத்தைக்காட்டல்: டி. அவருடைய மகிமையினிமித்தம் அவருக்குப் பயப்படவேண்டுமெனவுணர்த்தல்.

ஆமோத்சின் புத்திரானாகிய ஏசாயாவிடத்தில் யூதாவையும் யெருஷலெமையுக்குறித்து இந்த உவாக்கியற் தெரிவிக்கப்பட்டது.—பின்வருங்காலத்தில் யெகோவாவுடைய வீடாகியமலை, மலைகளின் உச்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்து களுக்குமேலாய் உயர்த்தப்படும்; சருவதேசத்தா

ரும் அதற்கு ஒடுவார்கள்.—அநேகசனங்கள் புறப்பட்டு, யாக்கோபின் தேவனுடைய ஆலயமிருக்கிற யெகோவாவின் மலைக்குப் போவோம், வாருங்கள்; அவர் தம்முடைய நெறிகளை நமக்குப்போதிப்பார், நாம் அவர்பாதைகளிலே நடப்போம்: சீயோனினின்றின்றுவேதப்பிரமாணமும், யெருஷலேமினின்று யெகோவாவின் வாக்கியமும் வெளிப்படுமென்பார்கள்.—அவர் புறத்தேசத்தாரை நியாயம் விசாரிப்பார், அநேகசனங்களைக்கடிந்துகொள்வார்: அதினால் அவர்கள் தங்கள் கட்கங்களைக் கொழுக்களும், தங்கள் ஈட்டிகளை அரிவாக்களும் மாக்குவார்கள்: ஒருதேசத்தார் மறுதேசத்தாருக்கு விரோதமாகக் கட்டகத்தை ஒங்கார்கள், இனி அவர்கள் யுத்தப்பயிற்செய்யார்கள்.—யாக்கோபின் வயிசத்தாரே, யெகோவாவின் ஒளியில் நடப்போம், வாருங்கள்.

யாக்கோபின் வயிசத்தாராகிய உம்முடைய சனங்கள்கிழக்கினின்றிழந்தியடைந்து, பெலிஸ்தியரைப்போலநியித்தம்பார்க்கிறவர்களாய், அந்நியரின் சந்தியாரோடும் உடன்படிக்கை செய்திருக்கிறார்கள், ஆதலால் நீர் அவர்களைக் கைவிட்டீர்.—பொன் வெள்ளிகளினால் அவர்கள் தேசம் நிறைந்திருக்கின்றது, அவர்கள் பெருக்கிஷங்களுக்கு முடிவில்லை, அவர்கள் தேசம் குதிரைகளினால் நிறைந்திருக்கின்றது, அவர்களுடைய இரதங்களுக்கு முடிவில்லை:—விக்கிரகங்களால் அவர்கள் தேசம் நிறைந்திருக்கின்றது; தங்கள் விரல்களினூற் செய்யப்பட்ட தங்கங்கைக்கிரியைகளை யே நமஸ்கரிக்கிறார்கள்:—சிறியவனும் பணிகிறான், பெரியவனும் தாழுகிறான்: ஆதலால் நீர் அவர்களை மன்னிக்கமாட்டீர்.

யெகோவாவின் பயங்கரத்திற்கும் அவருடைய மகிமைப் பிரகாசத்திற்கும் விலகி, நீன்மலையில் புகுந்து தூளிலே மறைந்திரு.—மனுஷருடைய கருவமுள்ளபார்வை தாழ்த்தப்படும், மனுஷருடைய இறுமாப்பு அடங்கிப்போகும், அந்நாளில் யெகோவா ஒருவரே உயர்ந்திருப்பார்.—அகந்தையும், மேட்டிமையுமுள்ள யாவும், உன்னதமான யாவும் தாழ்த்தப்படும்பொருட்டு, சேனாபதியாகிய யெகோவாவின் நாளானது,—லிபானேனிலுள்ள உயரமும் உன்னதமுமான ஏரஸ்மரங்கெல்லாவற்றிற்கும் விரோதமாகவும், பாஷானிலுள்ள சகல அல்லோன் விருட்சங்களுக்கும் விரோதமாகவும்,—எல்லா உயர்ந்த தமலைகளுக்கும் விரோதமாகவும், உன்னதமான குன்றுகளுக்கு விரோதமாகவும்,—ஒவ்வொரு உயி

(உக) எரே.உ.உயி,உக. (உஉ) எரே.சு.உடி,கூ. (உக) ஒசி.கூ.யிடு. நீதி.உக.உச. எரே.உஉ.யி. ஒசி.ச.யிடி. மீகா.கூ.யக. எரே.டு.உடி. சக.எ.யி. (உச) உபா.உடி.சகூ. எசேசு.டு.யகூ. (உடு) எரே.சு.உக. மல்.கூ.கூ. (உசு) எரே.கூ.கூ. எ.சக.டி.கூ. (உடி) யோபு.கூ.கூ. சங்.க.சு. (உகூ) அதி.டு.எ.டு. அதி.சு.டு.கூ. (கூத) எசேசு.கூ.உ.உக. அதி.சகூ.யி.எ.—(உ. அதி. உ.) மீகா.ச.கூ. ஆதி.சகூ.க. எரே.உகூ.உயி. சங்.சு.டி.யிடு.யகூ. சங்.எ.உ.டி. அதி.உ.எ.யகூ. (கூ) எரே.கூ.கூ. சக.டி.உக. லூக்.உச.ச.எ. (ச) சங்.சகூ.கூ. ஒசி.உ.யிடி. சக.கூ.யி. சங்.எ.உ.கூ.எ. (டு) எபே.டு.டி. (சு) எண்.உகூ.எ. உபா.யிடி.சு. சங்.கூ.கூ. எரே.யி.உ. (எ) உபா.யி.டி.யகூ.யி. (டி) எரே.உ.உகூ. (யி) வெளி.சு.யிடு. (யக) அதி.ச.கூ. எரே.கூ.யி.எ.டி. எசேசு.கூ.டி.யிடி.யகூ. யோவே.கூ.யிடி. சக.கூ.யிசு. (யகூ) அதி.யிசு.டி. எசேசு.கூ.கூ. சக.யகூ.உ. (யச) அதி.கூ.யி.உ.டி.

யாந்த அரணுக்கு விரோதமாகவும், அரணுள்ள லக ஒவ்வொரு மதிக்களுக்கு விரோதமாகவும்,—தர்ஜிஷ் கப்பல்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், அருமையான விசித்திரவேலைகளைல்லாவிட வற்றிற்கும் விரோதமாகவும் வரும்.—மனுஷருடைய உயர்ச்சி தாழ்ச்சியாகும், மனுஷருடைய மேட்டிமைதாழ்த்தப்படும்; அந்நாளில் யெகோவாவுடைய ஒருவரே உயர்ந்திருப்பார்.—விக்கிரகங்கள் பல முழுமையும் ஒழிந்துபோகும்.—யெகோவா தேசத்தைப்பயங்கரமாக அதிரப்பண்ணும்படி எழுந்திருக்கும்பொழுது, அவருடைய பயங்கரத்திற்கும் அவருடைய மகிமைப்பிரகாசத்திற்கும் விலகி மலைக்குகைகளிலும் பூமியின் கெடிகளிலும் ஒதுங்குவார்கள்.—யெகோவா பயங்கரமாகத்தேசத்தை நடுக்கப்பண்ணும்படி எழுந்திருக்கும் நாளில், மனுஷர், பூசிப்பதற்குப்பொன் வெள்ளிகளினாலே தாங்கள் தாங்கள் செய்தவிக்கிரகங்களை அகழெலியிடத்திலும், துரிஞ்சிவிடத்திலும் எறிந்துவிட்டு, யெகோவாவின்பயங்கரத்திற்கும் அவருடைய மகிமைப்பிரகாசத்திற்கும் விலகிக்கற்பின்புகளிலும் கண்மலையெழுப்புகளிலும் புருந்துகொள்வார்கள்.—நாசியிலே ஈவாசமுள்ள மனுஷன்மேல் வைத்த நம்பிக்கையை விட்டுவிடு: அவன் மதிக்கப்படுவதற்கு எம்மாத்திரம்.

க. அதிகாரம்.

க. பாவத்தினியித்தரு சனங்கள் வருத்தல்: லஉ. சனங்களின் இறுமாப்பு அதிபதிகளின் கொடுமையைக் கூறல்: லசு. ஸ்திரிகளின் அகங்காரத்தையும் அதிலுள்ளவருந் தண்டனையையுந் தெரிவித்தல்.

பாருங்கள், சேனாபதியும் யெகோவாவுமாகிய கடவுள், யெருஷலேமினின்றும் யூதாவினின்றும் ஆதரவுக்கோலமாகிய ஆகார ஆதரவையுஞ் சலஆதரவையும்,—பரங்கிரமசாலியையும், யுத்தவீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், சாஸ்திரியையும், முதியோனையும்,—ஐம்பதுபேருக்கதிபதியையும், கணம்பொருந்தியவனையும், ஆலோசனைக்காரனையும், தொழில்களில் நியுனைனையும், வாழ்ச்சாலகனையும் அகற்றுவார்.—பாலகரை அவர்களுக்கு அதிபதிகளாக ஏற்படுத்துவேன், பிள்ளைகள் அவர்களை அரசாளுவார்கள்.—சனங்கள் ஒருவராலொருவர் உபத்திரவப்படுவார்கள், ஒவ்வொருவனுந் தன் அயலானால் உபத்திரவப்படுவான்: பாலகன்விருத்தனுக்கும், கீழ்க்கண்மேன்மகனுக்கும் விரோதமாக அகங்காரப்பொய்வார்கள்.—இதினியித்தம் ஒருவன் தன் பிதாவியிசத்தானாயி தன்சகோதரனைப்பிடித்து, உணக்குவஸ்திரியிருக்கின்றது, நீவந்து எங்களுக்கு அதிபதியாயிரு, இந்நக்கேடு உன் கையின் கீழாகக்கடவதென்று சொல்ல, —அவன்

அந்நாளில் கையுயரவெடுத்து, நான் சொல்வதப்படுத்துகிறவனாயிருக்கமாட்டேன்; என் வீட்டில் அன்னவஸ்திரமொன்றுமில்லை: ஆதலால் சனங்களுக்கு அதிபதியாக என்னை ஏற்படுத்தவேண்டாமென்பான்.—யெருஷலேம்பாழ்ப்பட்டது, யூதாவிழுந்தது: யெகோவாவின்பகிமையுள்ள கண்களைக்கோபமூட்டுவதற்கு அவர்கள் நாவுஞ்செய்கையும் அவருக்கு விரோதமாயிருக்கின்றன.

அவர்களுடைய முகத்தோற்றமே அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியிடுகின்றது; அவர்கள் சோதோமைப்போலத்தங்கள் பாவத்தை வெளிப்படுத்துகிறார்கள், அவர்கள் மறைக்கிறதில்லை: ஐயோ, அவர்களுக்கு வேதனைவரப்போகின்றதே; அவர்கள் தங்கள் ஆத்துமாவுக்கே ஆபத்துவருவித்தார்கள்.—நீங்கள் நீதிமான்களே நோக்கி, உங்களுக்கு வாழ்வுகிடைக்குமென்று சொல்லுங்கள்: அவர்கள் தங்கள் தங்கள் கிரியையின் பலனை அனுபவிப்பார்கள்.—ஐயோ, துன்மாரக்கருக்குத் தாழ்வுவரும்: அவர்கள் தங்கள் தங்கள் கைப்பலனை அனுபவிப்பார்கள்.

பிள்ளைகளும் என்சனங்களை உபத்திரவப்படுத்துகிறார்கள், ஸ்திரிகளும் அவர்களை அரசாளுகிறார்கள். ஆ, என்சனமே, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசப்படுத்தி, நீ நடக்கவேண்டியபாதையை நாசப்படுத்துகிறார்கள்.—யெகோவாவா நியாயம் விசாரிக்கும்படி எழுந்திருக்கிறார், சனங்களோடே வழக்காடநிற்கிறார்.—யெகோவாவா தம்முடைய சனங்களின் முதியோரையும் அதிபதிகளையும் நியாயம் விசாரிக்கவருவார்: நீங்கள் என்ன திராட்சத்தோட்டத்தைப் பட்டிசித்தீர்கள்; தரித்திரரிடத்திற் கொள்ளையிட்டபொருள் உங்கள் வீடுகளிலிருக்கின்றது.—நீங்கள் என்சனங்களை நொறுக்கித்தரித்திரருடைய முகத்தை நெரிக்கிறதேதென்று, சேனாபதியும் யெகோவாவுமாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

மேலும் யெகோவா, சீயோனின் கண்மனியர் அகங்காரிகளாகி, கழுத்தை நீட்டி நடந்து, கண்களைப்புரளச் செய்து, தத்தித்தத்தி நடந்து, தங்கள் கால்களிற் சிலம்பொலிக்க உலாவுகிறார்கள்.—ஆதலால் ஆண்டவர் சீயோன்கண்ணி வையரின உச்சந்தலையை மொட்டையாக்குவார்: யெகோவா அவர்களை நிருவாணமாக்குவார்.—அந்நாளிலே ஆண்டவர் சிலம்புகளும், சுட்டியுகளும், சந்திர ஆரங்களும், காதணிகளும், காப்புக்களும், சிரமுக்காடுகளும், சிரபூஷணங்களும், உபபாதசரங்களும், மார்க்கச்சக்களும், சுகந்த பாத்திரங்களும், இரட்சாபந்தனங்களும்,—மோதிரங்கள் களும், முக்குத்திகளும்,—விசித்திர வஸ்திரங்கள் களும், மேலங்கிகளும், மேற்போர்வைகளும், சிறுபைகளும், கண்ணாடிகளும், உள்ளடைகளும், உகலுல்லாக்களும், முக்காட்டாடைகளும்மாகிய இ

(யசு) க. இரா. ல. உ. உ. (யசு) ஒசி. ல. அ. லூக். உ. க. ல. வெளி. சு. யசு. உ. தெ. ச. க. க. ஆகா. உ. ச. உ. க. எ. பி. ல. உ. உ. க. (உஉ) எரே. ல. எ. லு. யோபு. உ. எ. க. — (க. அதி. க.) எரே. க. எ. க. லேவி. உ. க. உ. க. (எ) ஆதி. யசு. உ. ச. (அ) மீகா. க. ல. உ. (க) ஆதி. யசு. உ. ய. உ. க. (ய) பிர. அ. ல. உ. (யசு) பிர. அ. ய. க. (யசு) மீகா. சு. உ. (யசு) அதி. லு. எ. ம. த. உ. க. க. (யசு) அதி. யசு. ச. மீகா. க. உ. க. (யசு) உபா. உ. ய. உ. எ. அதி. ச. எ. உ. க. எரே. யசு. உ. உ. நா. க. க. லு. (யசு) நியா. அ. உ. க.

வைகளின் அலங்காரத்தை நீக்கிவிடுவார்.—
உச அப்பொழுது சுகந்தத்துக்குப் பிரதியாகத் தூர்க்
கந்தமுண்டாகும்; கச்சுக்குப் பிரதியாகக் கயி
றும், அமுதியமயிர்ச்சுருளுக்குப் பிரதியாக மொட்
டையும், பொலிவான வஸ்திரங்களுக்குப் பிர
தியாக இரட்டுக்கச்சும், செனந்தரியத்துக்குப் பிர
தியாகக் களங்கமுமுண்டாகும்.—உன் புருஷர்
கட்கத்தினாலும், உன்பராக்கிரமசாலிகள் யுத்தத்
உக தினாலும் விழுவார்கள்.—அவன் வாசல்கள் துக்
கித்துப் புலம்பும்; அவன் வெறுமையாய் நிலத்
தில் உட்காந்திருப்பான்.

ச. அதிகாரம்.

ஆபத்துக்காலத்திற் கிறிஸ்துவினிராச்சியம் புகவி
டமாதல்.

அந்நாளில் எழுஸ்திரிகள் ஒருபுருஷனைப்பி
டித்து, நாங்கள் எங்கள் ஆகாரத்தைப்புகிப்போ
ம், எங்கள் வஸ்திரத்தைத் தரிப்போம்: எங்கள்
நிந்தையை நீக்கும்படிக்கு உமது நாமமாத்திரம்
எங்கள்மேல் தரிக்கப்படத்தாரும் என்பார்கள்.—
உ அந்நாளில் யெகோவாவின் கிளை செனந்த
ரியமும் மகிமைப்பிரகாசமுமுள்ளதாயிருக்கும்,
இஸரவேலரில் மீந்திருப்பவர்களுக்குப் பூமி
யின்பலன் முக்கியமும் இலட்சணமுமுள்ள
தாகும்.—சீயோனிலும் யெரூஷலேமிலும் மீந்து,
யெரூஷலேமிலுள்ள சீவனுள்ளோருக்குள்பெ
யர் குறிக்கப்பட்ட ஒவ்வொருவனும் பரிசுத்த
ச னென்னும் பெயர்பெறுவான்.—நியாயத்தின் ஆ
வியினாலும், எரிக்கும் ஆவியினாலும் ஆண்டவர்
சீயோன் குமாரத்திகளின் அழக்கறக்கழவி, யெ
ரூஷலேயின் இரத்தத்தை அதின் மத்தியினின்று
உ அகற்றுவார்.—அப்பொழுது யெகோவா சீ
யோன்மலையிலுள்ள ஒவ்வொரு வாசஸ்தலத்தின்
மேலும், அதின் எல்லாச்சபைகளின்மேலும் பக
லில் மேகத்தையும் புகையையும், இரவில் எரிசி
ற அக்கினியின் பிரகாசத்தையும் சிருஷ்டிப்பார்:
மகிமைப்பிரகாசமே எல்லாவற்றிற்கும் காவலா
க யிருக்கும்.—அதுபகலிலே வெயிலுக்குநிழலும்,
க குறைக்கும்மழைக்கும் மறைவும், அடைக்கலஸ்
தானமுமாகிய ஒருகூடாரமாகும்.

ரு. அதிகாரம்.

க. யெகோவாவின் திராட்சத்தோட்டத்தைவ
ருணித்தல்: அ. பொருளாசைக்காரருக்குவருந்
தண்டனை: டிக. சுகபோகிகளுக்குவருந்தண்ட
னை: டிக. அவபத்தர் முதலானவர்களுக்குவருந்
தண்டனை: உச. தண்டனை செய்வோருடைய
இலட்சணத்தைவிவரித்தல்.

இப்பொழுது நான் என் நேசருக்காக அவரு
டைய திராட்சத்தோட்டத்தைக்குறித்து என்னே
சருக்கேற்ற ஒருபாட்டுப்பாடுவேன். மிகவுஞ்செ
ழித்தமேட்டில் என் நேசருக்கு ஒரு திராட்சத்

தோட்டமிருக்கின்றது.—அவர் அதற்குவேலி அ உ
டைத்து, அதிலுள்ள கற்களைப்பொறுக்கி, அதில்
ஒரு உத்தம திராட்சக்கொடியை நடட்டு, அதின்
மத்தியில் ஒருகோபுரத்தைக்கட்டி, அதில் ஒரு
தொட்டியையும் உண்டாக்கி, திராட்சந்தருமென்
று காத்திருந்தார், அதுநச்சுக்கனிதந்தது.—யெரூ ன
ஷலேமியரே, யூதாசனங்களே, இப்பொழுது
எனக்கும் என் திராட்சத்தோட்டத்திற்கும் நியா
யத்தீர்ப்புப் பண்ணுவீர்களாக.—என் திராட்சத் ச
தோட்டத்தில் நான்செய்ததற்கு அதிகம் என்ன
செய்யலாம்; அதுதிராட்சந்தருமென்றுநான்காத்
திருக்க, நச்சுக்கனி தந்ததென்ன.—பாருங்கள், இ
இனி நான் என் திராட்சத்தோட்டத்திற்குச்செய்
வதை உங்களுக்குத்தெரிவிப்பேன்: அதின்வே
வையைப்பிடுங்குவேன், அதுபட்சிக்கப்படும்; அ
தின்மதிலையிடிப்பேன், அதுமிதித்து உழக்கப்பட
டும்:—அதைப்பாழாக்குவேன்: அதின் கிளை நறுக்
க கப்படாமலும், களை களையப்படாமலுமிருப்பதி
னல்முட்செடியும்செரிஞ்சிலும் அதிலேமுனைக்
கும்: மேகங்களும் அதிலே மழைபெய்யாதபடி
கட்டினையிடுவேன்.—இஸரவேலின்வமிசமேசே
எ னுபதியாகிய யெகோவாவின் திராட்சத்
தோட்டம், யூதாவின்சனங்களே அவருக்கின்ப
மாணநாற்று: அவர்நியாயத்துக்குக்காத்திருந்தார்,
இரத்தம் சிந்தப்பட்டதையோ கண்டார்; நீதிக்குக்
காத்திருந்தார், ஓலமிடுதலையோ கேட்டார்.

ஐயோ, தாங்கள் மாத்திரம் தேசத்தின் மத்தியி
அ லேதற்கும்படி, மற்றவர்களுக்குவாசஸ்தானமில்
லாதொழியும்வரைக்கும்விட்டோடேவீட்டைச்
சேர்த்து, வயலோடேவயலைக்கூட்டிக்கொள்ளு
க கிறவர்களுக்குவேதனைவரும்.—அநேகம் வீடுகள்
பாழாகுமே, பெரியவைகளும் அழகியவைகளு
மாயி வீடுகள்சூடியில்லாதிருக்கும்.—பத்து ஏர்
வ நிலங்கொண்டதிராட்சத்தோட்டம் ஒரு பாற்
ச சம்தரும், ஒரு ஒழர் விதை ஒரு ஏபாவைத்தரு
மென்று சேசுபதியாகிய யெகோவா, என்
செவிக்கேறச்சொன்னார்.

ஐயோ, மதுபானத்தைத்தேடும்படி அதிகாரை டிக
யில் எழுந்து, திராட்சரசத்தினால் குண்டாகும்
படி இராமட்டுந்தரித்து,—தங்கள் விருந்துகளில் டிக
வீணை, தம்புரு, மேளம், நாயகசரம், திராட்சரச
மாயி இவைகளிருக்க, யெகோவாவின் கிரி
யையை மதியாமலும் அவருடைய கரங்களின்
செய்கையைச் சிந்தியாமலுமிருக்கிறவர்களுக்கு
ஆபத்துவரும்.

என்சனங்களுக்கு ஞானமில்லாததினாலும், அ டிக
வர்கள் சிறையில் அகப்பட்டப்போகிறார்கள்: அ
வர்களுக்குள்ளேசம்பிரமமுள்ளவர்கள்பட்டினி
யிருக்கிறார்கள், அவர்கள் சனத்திரளுக்குத்தாகத்
தினாலே நாவறண்டது.—அதினியித்தம் பாதா டிக

(உச) அதி.உஉ.ஐஉ. மீகா.க.ஐச. (உச) எரே.ஐச.உ. புல.க.ச. புல.உ.யி.—(ச.அதி.க.) அதி.உ.யி.க.ஐ. உ.தெச.
க.ஐஉ. லூக்.க.உ.இ. (உ) எரே.உக.இ. சக.க.அ. (க) அதி.க.யி.உ.க. பிலி.ச.க. வெளி.க.இ. (ச) மல்.க.உ.க. (இ)
யாத்.யி.க.உ.க. சக.உ.இ. அதி.அ.யி.ச. (ச) அதி.உ.இ.ச.—(இ. அதி. க.) சங்.அ.யி.அ. உன்.அ.யி.உ. எரே.உ.உ.க. மத்.
உ.க.க.க. (உ) உபா.க.உ.ச. (க) ரோ.க.ச. (இ) சங்.அ.யி.உ. (அ) மீகா.உ.உ. (யி) நீதி.உ.க.உ.க.க.யி. பிர.யி.யி.க.
(ஐஉ) ஆமோ.க.இ.ச. யோபு.க.ச.உ.ச. (யி) ஒசி.ச.ச. லூக்.யி.க.ச.ச.

எம்தன் ஆசையை அதிகப்படுத்தி, அவருக்குமேற்படத் தன்வாயைத்திறக்க, மகிமையும், சனத்திரளும், ஆரவாரமும், கனித்தொழ்க்களும் அதில்இயடுறங்குதிருர்கள்.—சிறியவன் தாழ்த்தப்படுவான், பெரியவனும் தாழ்ச்சியடைவான், அகங்காரிகயெருடையபார்வை தாழ்த்தப்படும்.—சேனாபதியாகிய யெகோவா நியாயத்தினால் உன்னதமாவார், பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால்பரிசுத்தராய் வினங்குவார்.—அப்பால் ஆட்டுக்குட்டிகள்தடையின்றிமேயலாம், புஷ்டியானவர்களுக்குநீந்து பாழாய்ப்போன நிலங்களை அந்நியர்அயடிபுவிப்பார்கள்.—ஐயோ, மாயையென்னுங்கயிறுகளால் நீமையையும், பண்டியின் வடங்கயென்பாவத்தையும் இழுத்துக்கொண்டு,—அவர்விரைந்து நாம்பார்க்கும்படி தமது கிரியையைச் செய்யக்கடவரென்றும், இஸரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படிக்குஅதுசேர்ந்து வரட்டுமென்றுஞ்சொல்லிக்கொள்ளுகிறவர்களுக்கு ஆபத்துவரும்.

உய ஐயோ, நீமையை நன்மையென்றும், நன்மையைத்தீமையென்றுஞ்சொல்லி, ஒளியை இருளாகவும், இருளை ஒளியாகவும்பாவித்து, இனிப்புக்காகக் கசப்பையும், கசப்புக்காக இனிப்பையும் உகயிடுகிறவர்களுக்கு ஆபத்துவரும்.—ஐயோ, தங்கள் பார்வைக்கு ஞானவான்களும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாயிருக்கிறவர்களுக்கு ஆபத்துவரும்.—ஐயோ, திராட்சரசத்தைக்குடிப்பதற்கு வீரரும், மதுபானத்தைக்கலந்து ஆயத்தப்படுத்துவதற்கு வல்லருமாகி,—பரிதானத்துக்காகத் துன்மார்க்கரை நீதிமான்களாகத்தீர்த்து, நீதிமானுடையநியாயத்தைநீக்குகிறவர்களுக்குஆபத்துவரும்.—அவர்கள்சேனாபதியாகிய யெகோவா அருளியவேதத்தைத்தள்ளி, இஸரவேலின் பரிசுத்தருடைய வாக்கை அவமதித்தபடியால் அக்கினி நாவு அடித்தானைக்கிழைப்போலவும், அக்கினிச்சுவாலையெய்தவைப்படுத்தாற்போலவும், அவர்களுடையவேர்அழுதிப்போகும், அவர்களுடைய புஷ்பம் துளைப்போற்றப்படுவோலும்.—இனிமையித்தந் தமது சனங்களுக்குவிரோதமாக யெகோவா வின் கோபம்மூண்டது; அவர்தமதுகையைஅவர்களுக்குவிரோதமாகநீட்டிமலைகளும் அதிர, அவர்களைஅடித்தார்: அவர்கள் பிரேதங்கள்களின்தீயியில் குப்பைபோலக்கிடக்கின்றன. இவையெல்லாவற்றினாலும்அவர்கோபம் நீங்கவில்லை, அவருடைய கரம் இன்னும் ஒங்கின்படியே இருக்கின்றது.

உக தாரதேசத்தாரிமித்தம் ஒருகொடியை ஏற்று வார், பூமியின் எல்லையிலுள்ளவர்களுக்குப் பயில்காட்டுவார்: பாருங்கள், அவர்கள் துரிதப்

பட்டு விரைந்துவருவார்கள்.—அவர்களில் ஆ உள யாசப்படுகிறவனும் இடறுகிறவனும் இல்லை; தூங்குகிறவனும் உறங்குகிறவனும் இல்லை; அவர்களுடைய இடைக்கச்ச அவிழ்க்கப்படுவதில்லை, அவர்களுடைய செருப்புவார் அறுவதில்லை.—அவர்களுடைய அம்புகள் கூரியவைகஉயள், அவர்கள்வில்லுகளெல்லாம் காணெற்றப்பட்டவைகள், அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் தீதட்டிக்கற்போல் மதிக்கப்படும், அவர்களுடையஉருள்கள்சுழல்காற்றுக்குச்சமானம்:—அவர்களுடைய ஆரவாரம் சிங்கத்தின் ஆரவாரம்போலிருக்கின்றது, அவர்கள்சிங்கக்குட்டிகளைப்போலக் கருச்சிக்கிருர்கள்: ஆரவாரமணை இரையைப்பிடித்துக்கொண்டுபோவார்கள், தப்புவிப்பார் ஒருவருமில்லை.—அந்நாளில்அவர்களுக்கு விரோதமாகச் சமுத்திரம்இரைவதுபோலஇரைவார்கள்: அப்பொழுது தேசத்தைப்பார்ப்பவன் அந்தகாரத்தையும் ஆபத்தையும் காண்பான், ஒளியும் மேகங்களினால் இருளாகும்.

கா. அதிகாரம்.

க. ஏசாயா தரிசனம்பெறல்: டி. கொடியசனங்களிடத்தில் அனுப்பப்படல்: உஉ. எஞ்சினசனங்களுக்கு இரட்சிப்புக்கிடத்தல்.

உஊசியா இராசா மரணமடைந்த வருஷத்தில் ஆண்டவர் உயரமும் உன்னதமுமான ஒருசிக்காசனத்தில் வீற்றிருக்க நான் கண்டேன், அவருடைய வஸ்திரத்தின்தொங்கலினால் ஆலயம்நிறைந்தது.—செராபியர் அவர்சமீபத்தில்நின்றார்: அவர்களில்ஒவ்வொருவருக்குஅவ்வாறுசிறகுடன்இருந்தன; அவைகளில்இரண்டினால்முகத்தையும், இரண்டினால்கால்களையும்மூடிக்கொண்டு, இரண்டினால் பறந்தார்கள்.—ஒருவருக்கொருவர்கூப்பிட்டிச்சேனாபதியாகிய யெகோவாபரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்: பூமிமுழுதும் அவருடைய மகிமையினால் நிறைந்திருக்கின்றதென்றார்கள்.—கூப்பிட்டவரின் சத்தத்தினால் கதவுநிலைகள் அசைந்தன, ஆலயம்புகையினால்நிறைந்தது.

அப்பொழுது என் உதடுகள் அசுத்தம், நான் அசுத்தமான உதடுகளையுடைய சனங்களுக்குள் வாசமாயிருக்கிறேன். சேனாபதியும் யெகோவாவுமாகிய இராசாவை என்கண்கண்கண்டன: ஐயோ, நான்நாசமானென்கண்டேன்.—செராபியரில் ஒருவன் வேதிகையினின்றும் குறட்டினால் எடுத்த எரிகிறதனைலைக்கையிடுகொண்டு என்னிடத்திற் பறந்துவந்து,—அதை என் வாயிலேவைத்து, பார், இது உன் உதடுகளைத்தொட்டது; உன் அக்கிரமம் நீங்கிற்று, உன்பாவம் சிவரணமாயிற்றென்றான்.—பின்பு, நான் ஆரை அனுப்புவேன், நமது நிமித்தம் ஆர்போவாரென்று ஆண்

(ஸக) ஏரே.யெ.யு. ஆமோ.டு.யு. உ.பேதுரு.க.க.ச. (உக) நீதி.க.எ. ரோ.க.உஉ. ரோ.யெ.யெ. (உக) நீதி.யெ.யு. (உச) யாத்.யு.யு. யோபு.யு.யெ. ஆமோ.உ.க. (உடு) உ.இரா.உஉ.யெ.யெ. ஏரே.ச.உச. வேலி.உச.யெ. (உசு) அதி.எ.யெ. உபா.உஅ.டு. சங்.எ.உ.அ. மல்.க.யெ. யோவே.உ.எ. (உஎ) தானி.டு.க. (உஅ) ஏரே.டு.யெ. (கய) ஏரே.ச.உக. புல.க.உ. எசேக்.க.உ.எ.அ—(க. அதி. க.) உ.இரா.யு.எ. க.இரா.உஉ.யெ. யோவா.யெ.ச.க. வெளி.ச.உ. (உ) எசேக்.க.யெ. (க) வெளி.ச.அ. (ச) யாத்.ச.யெ. க.இரா.அ.யெ. (டு) யாத்.ச.யெ. நியா.க.உஉ. ஏரே.க.க. (சு) வெளி.அ.க. (எ) ஏரே.க.க. தானி.யெ.யெ. (அ) ஆதி.க.உச.

டவர் சொல்லுகிறவர்களைக்கேட்டேன்: அப் பொழுது நான், அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்புமென்றேன்.

க அதற்கு அவர், நீபோய் இந்தச்சனங்களைநோக்கி, நீங்கள்கேட்டும் உணராமலும், கண்டும் அறியாமலுயிருங்கள்.—இந்தச்சனங்களைத்தங்கள்கண்ணினர் காணாமலும், காதினர்கேளாமலும், தங்களிருதயத்தினுணர்ந்து மனத்திரும்பாமலும், சொல்தமடையாமலும் இருக்கும்பொருட்டு, நீ அவர்கள் மனைதக்கடினமாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களைமுடென் றார்.—அதற்கு நான், ஆண்டவரே, எதுவரைக்குமென்று கேட்க, அவர் உத்தரமாய், நகரங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷரில்லாமலும் பாழாக்கப்பட்டும், தேசமுழுமையும் வெறுமையாக்கப்பட்டும்,—மனுஷரெயெகாவாவால் அகற்றப்படுவதினாலே தேசமத்தி வெறுமையாக்கப்பட்டும்போகும்வரைக்கும் இருக்கும்.

ஊ தேசத்தில் பத்திலொருபங்கு மீந்துநின்றாலும் இதுவும் அடிக்கடிமேயப்படும்; ஆனாலும் ஏவாவிருட்சமும் அல்லோன்விருட்சமும்விரும்பொழுது அவைகளில் அடிமரயிருப்பதுபோல, பரிசுத்தவந்து இவர்களுக்கு அடிமரமயிருக்குமென்றார்.

எ. அதிகாரம்.

க. ஏசாயா ஆகாஸ் ராசாவைத்தேற்றல்: டி. ஆகாசுக்காச்சரியமான அடையாளத் தெரிவித்தல்: டிஎ. அஹூரியரால் வருத்தண்டனையைவெளிப்படுத்தல்.

யூதா தேசத்தூராசாவாகிய ஊசியாவின் பெளத்திரனும் யோதாயின் புத்திரனாகிய ஆகாஸ் அராண்ட காலத்தில் ரேத்சினென்னும் ஹூரியராசாவும், ரெமலியாவின் புத்திரனாகிய பெக்காவென்னும் இலரவேலிராசாவும் யெருஷலேமை எதிர்த்து யுத்தம் பண்ணும்படி வந்தார்கள், அவர்களால் அது மேற்கொள்ளக்கூடாமற் போயிற்று.—ஹூரியர் எப்ராயீமருக்குத்துணைநிற்கிறார்களென்று தாலீதின் வயிசுத்தானாகிய இராசாவுக்குத்தெரிவிக்கப்பட்டபொழுது, அவன் மனமும், அவன் சனங்களின் மனமும், காட்டுமரங்கள் காற்றினால் அலைவதுபோல அலைந்தன.—அப்பொழுது யெகோவா ஏசாயாவை நோக்கி, நீயும் உன்புத்திரனாகிய ஷெயார்யாஹூப்பும், மேற்குளத்து வாய்க்காலின் முடியில் வண்ணாநிலத்துவழியில் ஆகாசை எதிர்கொண்டபோய் அலைப்பார்த்து,—ஹூரியர், எப்ராயீமோடும் ரெமலியாவின் புத்திரனோடும் உனக்குவிரோதமாகத்துராலோசனைசெய்து,—நாம் போய் யூதா தேசத்தை எதிர்த்து, அதைக்கிலேசப்படுத்தி இடித்து, அதை நமக்காகப்பிடித்து, அதற்குத் தப்பியவின் புத்திர

னை இராசாவாகவற்படுத்துவோம்வாருங்களென்று சொன்னதினியித்தம்நீயப்பப்படவேண்டாம்.— நீ சாவதானமாகி அமைந்திரு: புகைகிற இரண்டுகடைக்கொள்ளிகளாகிய ஹூரியருடைய ரேத்சினும், ரெமலியாவின் புத்திரனுக்கொண்ட மகா குரோதத்தினியித்தம் நீ யப்பப்படவேண்டாம், உன் மனஞ் சோரவிடாதே.—ஆண்டவராகிய யெகோவா, அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதுசித்திபெறாது.—ஹூரியவுக்குத்தலை தமஸ்கு, தமஸ்குவுக்குத்தலை ரேத்சின்; எப்ராயீமுக்குத் தலைஷமாரியா, ஷமாரியாவுக்குத்தலை ரெமலியாவின் புத்திரன்.—அறுபத்தைந்து வருஷத்துக்குள்ளே எப்ராயீம் ஒருசாதியாய் இராதபடிசேதிக்கப்படும். நீங்கள் விசுவாசியாதிருந்தால் ஸ்திரிப்படுவோமாட்டீர்களென்று சொல்லுகிறாரென்பதைச் சொல்லென்றார்.

பின்னும் யெகோவா ஆகாசைநோக்கி,— நீ உன் தேவனாகிய யெகோவா விடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; ஆழத்திலாகிலும் உயரத்திலாகிலும் அதைக்கேளென்று சொல்ல,—ஆகாசோ, நான்கேட்கமாட்டேன், யெகோவா வைப்பரீட்சிக்கமாட்டேனென்றான்.—அவன், தாலீதின் வயிசுத்தாரே, கைளுக்கள்; நீங்கள் மனுஷரை விசைப்படுத்துவது கொஞ்சமார், என்னுடைய தேவனையும் விசைப்படுத்தப்பார்க்கிறீர்களா.—ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தை அருளுவார்; பாருங்கள், ஒருகண்ணிகை கருப்பவதியாகி ஒருபுத்திரனைப் பிரசவித்து அவருக்கு இம்மானுவேலென்று பெயரிடுவான்.—அவன் தீய இமையைவெறுத்து நன்மையை விரும்பும்வகையை அறியும்பொழுது, வெண்ணெயையும் தேனையும் உண்பான்.—அந்தப்பாலகன் தீமையை வெறுத்து நன்மையை விரும்பும் வகையை அறிவதற்குமுன், உன்னைக்கிலேசப்படுத்துகிற அவ்விரண்டு இராசாக்களின் தேசமும் பாழாக்கிவிடக்கும்.

எப்ராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்தகாலந்தொடங்கிவராதநாள்களை, அஹூரியராசாவினால் உனக்கும், உன்சனங்களுக்கும், உன்பிதாவின் வயிசுத்தாருக்கும் விரோதமாக யெகோவாவருவிப்பார்.—அந்நாளிலே யெகோவா, எகிப்தியின்கடையான நீரோடைகளிலுள்ள ஈசையும், அஹூரியதேசத்திலுள்ள தேனையும் பயில்காட்டி அழைப்பார்.—அவையெல்லாம் வந்து பாழான பள்ளங்களிலும், கண்மலையில் வெடிப்புக்களிலும், முட்செடியாவற்றிலும், சகல மைதானங்களிலுந்தங்கும்.—அந்நாளில் ஆண்டவர் நதியின் அக்கரையிலுள்ள அஹூரியராசாவென்னும் கலிக்குவாங்கின சவுரக்கத்தியினால் தலைமயிரையும் கால்மயிரையுஞ்சிரைப்பார்: தாடியுஞ்சேதிக்க

(க) மத். டி. டி. யோவா. டி. டி. அப். உ. ரோ. டி. (ஹ) எரே. டி. (டி) மீகா. டி. (ஹ) உ. இரா. டி. (ஹ) எஸ். டி. மல். உ. ரோ. டி. (எ. அதி. க.) உ. இரா. டி. உ. நானா. உ. டி. (அ) உ. சாமு. அ. க. (க) உ. நானா. டி. (ஹ) நியா. க. டி. மத். டி. (ஹ) மத். க. உ. அதி. க. க. சாமு. டி. அதி. அ. (ஹ) அதி. அ. உ. இரா. டி. (ஹ) உ. நானா. உ. டி. க. இரா. டி. (ஹ) எரே. டி. (ஹ) உ. இரா. டி. எ. அதி. எசேக். டி.

உக கப்பமும்.—அக்காலத்தில் ஒருவன் ஒரு இனம்ப சுவையும் இரண்டு ஆடுகளையும் வளர்ப்பான்.—
 உஉ அவைகள் பூரணமாகப் பால் கொடுக்கிறபடியி னால் வெண்ணெயை உண்பான்: தேசமத்தியில் மீந்திருக்கிறவர்கள் யாவரும்வெண்ணெயையும்
 உக தேனையும் உண்பார்கள்.—அக்காலத்தில் ஆயிரம் வெள்ளிக்காசுபெறும் ஆயிரத் திராட்ச்செடிக ளிருந்தநிலங்கள் எல்லாவற்றிலும் முட்செடியும்
 உச நெரிஞ்சிலும் இருக்கும்.—தேசமெங்கும் முட் செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், சனங்கள் அம்புகளையும் விற்களையும்கொண்டு
 உடு அந்தஸ்தானத்துக்கு வருவார்கள்.—முட்செடிக ளையும் நெரிஞ்சில்களையும்பற்றியபயம் ஒருபொ முதும்வராதது;மண்வெட்டியினாலேகொத்தப்பட்ட குன்றுகளெல்லாம் மாடுகள் திரிவதற்கும் ஆடு கள் மிதிப்பதற்கும் ஏற்றஸ்தானமாகுமென்றான்.

அ. அதிகாரம்.

க. அஹூரியரால் இலரவேலருக்குவருந் தண்டனை: டி. யூதேயருக்கு வருந்தண்டனை: க. தன் டனையினால்நாசமடையாமல் தேவன் அவர்க ளைக்காத்தல்: டிக.நல்லோரை ஆற்றல்: டிக.விக்கிரகராதினைக்காரருக்குத் துக்கம் வருமெனல. மேலும் யெகோவா என்னைநோக்கி, நீ ஒரு பெரியபத்திரத்தை எடுத்து, மனுஷர் எழுதும்எழுதுகோலினால் மகேர்ஷாலலவப்பெடுத்து அதில் எழுதென்றார்.—பின்பு நான் சாட்சிக்காக ஆசாரியனாகிய ஊரியாவையும், யெபெரெகியா வின் புத்திரனாகிய சகரியாவையும் உண்மைக்குச் சாட்சிகளாய் என்னிடத்தில் வரவழைத்தேன்.—
 கூ நான் தீர்க்கதரிசனஸ்திரியைச்சேர, அவள்கருப் பவதியாகி ஒருபுத்திரனைப் பிரசவித்தான். அப் பொழுது யெகோவா என்னைநோக்கி,—இந் தப்பாலகன் என்பதாவே, என்மாதாவே யென் றுகுப்பிடப் பயிலுமுன்னே தமஸ்குவின் செல் வமும், ஷுமாரியாவின் கொள்ளைப்பொருளும் அஹூரியராசாவுக்கு முண்டுகொண்டுபோகப்படும: ஆ தலால் இவனுக்குமகேர்ஷாலலவப்பெடுத்துபெ யரிடுவாயாகவென்றார்.

டு பின்னும் யெகோவா என்னைநோக்கி,—
 கூ பார், இந்தச்சனம் மெல்லென ஒடும் ஊரிலோ வாவின் நீர்களைத்தள்ளி, ரேத்சீனையும் ரெமலி யாவின் புத்திரினயுஞ் சார்ந்து களிகூர்ந்திருப் பதினால்,—ஆண்டவர் வல்லமையுள்ள திரளா ன ஆற்றல்கரைப்போன்ற அஹூரியவின் இரா சாவையும், அவனுடைய சகல மகிமையையும் அவர்கள்மேற் புரண்பண்ணுவார்: அவன் தன் நீர்க்கால்களில் தேங்கி, தன் கரைகள்மேலெவ் வும் புரண்டு,—யூதாதேசத்தைக்கடந்து, புரண் டு மேலேபெருகி, கழுத்தமட்டும் பிரவாகிப் பான்; இம்மானுவேலே, அவன்சிறகுகள் விரிந்

து உன் தேசத்தின் அகலத்தை மூடுமென்றார். சனங்களே, நீங்கள் கட்டடங்கடங்கள், முறி கூ ய அடிக்கப்படுவீர்கள்; ஊர்தேசத்தாராகிய நீங் களெல்லாரும் செவிகொடுங்கள்: இடைக்கட் டிக்கட்டுங்கள், முறித்தோடுவீர்கள்.—ஆலோச னைசெய்யுங்கள், அது அபத்தமாகும்; வாக்கைச் சொல்லுங்கள், அது சித்தியாகாது: தேவன் எவ் களோடேயிருக்கிறார்.

பின்பு யெகோவா வலியகையோடும் என் டை என, நான் இந்தச்சனங்களுடைய வழியி லே நடவாதபடி எனக்குணர்த்தினபொழுது,— இந்தச்சனங்கள் கட்டுப்பாடென்று சொல்லுகிற யெபடியே நீங்களும் கட்டுப்பாடென்று சொல்லா மலும், அவர்கள் பயப்படுவதுபோலப் பயப்ப டாமலும், அஞ்சாமலும்,—சேனாபதியாகிய யெ டிகோவாவைப் பரிசுத்தரென்றெண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும் அச்சமுமாயிருக்கக்கட வர்.—அவர் பரிசுத்த ஸ்தானமாவார்; இலரவே டின் இரண்டு வயிசுத்திற்குமோ தடுக்கிறதற் கேதுவானகல்லும், இடறிவிழுதற்கேதுவான கன்மலையும், யெருஷலேமியருக்கோ ஒருசுருக் குள் கண்ணியுமாயிருப்பார்.—அவர்களில் அடு நேகர் இடறிவிழுந்து, கொறுங்கி, சிக்குண்டு, பிடிக்கப்படுவார்கள்.—சாட்சியைக்கட்டு, என் டை சீஷருக்குள்ளே பிரமாணத்துக்கு முத்திரையிடு வென்றார்.—யாக்கோபின் குடும்பத்துக்குத் தம யெ து முகத்தை மறைக்கிற யெகோவாவைக் காத்திருப்பேன், அவரையே எதிர்பார்ப்பேன்.— பாருங்கள், நானும், யெகோவா எனக்குத்தந் யெ த பின்னாகரும் சீயோன் மலையிலே வாசமாயி ருக்கிற சேனாபதியாகிய யெகோவாவினால் இலரவேலருக்கு அடையாளங்களாகவும் அற்பு தங்களாகவும் இருக்கிறோம்.

அவர்கள் உங்களைநோக்கி, நியித்தம்பார்ப்பவர் டிக களிடத்திலும் முணுமுண்ணு செபிக்கிறமாயாவித்தைக்காரர்களிடத்திலும் தேடுங்கென்று சொல்லும்பொழுது, சனங்கள் தங்கள் தேவ னிடத்தில் உசாவவேண்டுமெல்லவா; சீவனுள்ளோ ருக்காக மரித்தோரிடத்தில் உசாவவேண்டுமா வென்று சொல்லுங்கள்.—வேதமும் சாட்சியும் உயிர்தானம்: இந்தவாக்கின்படி அவர்கள் பேசாநி ருந்தால் அருளுதைய அவர்களுக்குத்தோன்ற வில்லை.—துக்கமும்பசியுமுள்ளவர்களாய்த் தே உக சத்தைக்கடப்பார்கள்: அவர்கள் பசியாயிருக்கும் பொழுது மூர்க்கக்கொண்டு, தங்கள் இராசாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள்.—அவர் உஉ கள்மேல் கோக்குவார்கள், கீழேயூயியைப்பார்ப்பார்கள்; ஆனாலும் பாருங்கள், துக்கமும், அந்த காரமும், வியாசுலமுமடைந்தவர்களாய் அந்த காரத்திலே தூரத்திவிடப்படுவார்கள்.

(அ. அநி. க.) அநி.கூ.அ. அபகூ.உ.உ. (உ) உ.இரா.யெ.ய. (ச) அநி.எ.யெ. உ.இரா.யெ.உ.க. (ஊ) நிதி.கூ.யெ. யோவா.க.எ. (அ) அநி.கூ.யெ. (க) யோவே.கூ.கூ.யெ. (ஃ) யோபு.இ.யெ. அப்.இ.கூ.கூ. ரோ.அ.கூ. (யெ) க.பேதுரு.கூ.யெ. (யெ) எண்.உ.யெ. சங்.எ.எ. ஓக்.யெ (யெ) எசேக்.யெ.யெ. ஓக்.உ.கூ. ரோ.கூ.கூ. க.பேதுரு.உ.அ. (யெ) மத்.உ.க.ச.ச. ரோ.கூ.கூ. (யெ) அபகூ.உ.கூ. (யெ) எபி.உ.யெ. சக.கூ.அ.யெ. க.சாரு. உ.அ.அ. (உய) ஓக்.யெ.உ.க. மீகோ.கூ.கூ. (உஉ) வெளி.யெ.யெ.

கூ. அதிகாரம்.

க. ஆபத்துக்காலத்திற் கிறிஸ்துவின் சென்மத்தினால் சனங்களுக்குக்கிடைக்குஞ் செளக்கியத்தைவருணித்தல்: அ. இலரவேலருக்கு வருந்தண்டனை விளங்கக்காட்டல்: யக. அவர்களுடைய கபட்டந்தாசாரம் என்னுமிவைகளினிமித்தத் தண்டனைவருமெனல்.

வியாசுலந்தங்கினஸ்தானத்தில் அந்தகாரந்தரித்திராது, பூருவகாலத்தில் அவர் செபுலோன், நப்தாலிதேசங்களைத் தாழ்ச்சிப்படுத்தினார்; பின்பு யோர்தானுக்கு அக்கரையிலுள்ள அந்நியதேசத்தாருடைய கலிலேயாவை மகிமைப்படுத்துவார்.-

உ. இருளில் அலைந்துகிறிந்த சனங்கள் மகா ஒளியைக்கண்டார்கள்: மரணநிழல்பொருந்திய தேசத்திலே வாசமாயிருந்தவர்கள்மேல் ஒளிபிரகாசித்தது.-தேசத்தாரைவருத்திக்கச்செய்தீர், அவர்கள் மகிழ்ச்சியைப்பெருகப்பண்ணினீர்: அதினால் அவர்கள் உமதுசமுக்கத்தில் அறுப்புக்காலத்தில் மகிழ்வதுபோலவும், மனுஷர் கொள்ளையிட்டபொருளைப்பங்கிட்டமகிழ்வதுபோலவும் மகிழுகிறீர்கள்.—கீர் மீதியானின் நாளிற்செய்தபிரகாரம் அவர்கள் சமந்ததுகத்தையும், அவர்கள் தோளின்மேல் இருந்த தடியையும், அவர்களை உபத்திரவப்படுத்தினவர்களுடைய கோலையும் முறித்தீர்.—யுத்தசன்னத்தர் ஒவ்வொருவருடைய பாதுகாப்பையும் இரத்தம் புரண்டவஸ்திரமுந்த கிக்கப்படும், அக்கினிக்கு இரையாகும்.—நமக்கு ஒரு பாலகர் பிறந்தார், நமக்கு ஒருசுதன் அருளப்பட்டார்: கர்த்தத்துவம் அவர்தோளின்மேலிருக்கும்: அவருடைய நாமம் அற்புதமானவர், ஆலோசனைக்காரர், வல்லமையுள்ள தேவன், நித்தியபிதா, சமாதானபிரபு என்னப்படும்.—அவருடைய கர்த்தத்துவம், சமாதானமென்னுமிவைகளின்விருத்திக்குமுடிவில்லை, அவர்தாவீதின்சிக்காசனத்தில்வீற்றிருந்து, நியாயத்தினாலும் நீதியினாலும் இன்றுமுதலென்றும் அதைவலாபித்துஸ்திரப்படுத்தினார். சேனாபதியாகிய யெகோவாவின் அன்பின்ணக்கம் இதைச்சித்தியாக்கும்.

அ. ஆண்டவரீயாக்கோபுக்கு ஒருவாக்கு அனுப்பினார், அது இலரவேலின்மேல்தங்கிற்று.-செக்கற்கள்விழுந்தன, நாம்பொளிந்தகல்விழைக்கட்டுவோம்: காட்டத்திரமரங்கள் சேதிக்கப்பட்டன, அவைகளை ஏரஸ்விரூட்சங்களைக மாற்றுவோமென்று, -தங்கள் அகக்காரத்தினாலும் மனப்பெருமையினாலும் சொல்லுகிற எப்ராயீயியரும் ஷமாரியருமாகிய சகலசனங்களும் இதை அறிந்துகொள்வார்கள்.—ஆதலால் யெகோவா, ரேத்தினுடைய சேனைகளை அவர்களுக்குவிரோதமாயெழுப்பி, அவர்களுடைய மற்றச்சத்துருக்களை யெயும் கூட்டிக்கலப்பார்.—முற்புறத்திலே ஐிரிய

ரும் பிற்புறத்திலே பெலஸ்தியரும் வந்து, திறந்தவாயால் இலரவேலரைப்பட்சிப்பார்கள். இவையெல்லாவற்றினாலும் அவர் கோபம் நீங்கவில்லை, அவருடைய கரம் இன்னும் ஒங்கினபடியேயிருக்கின்றது.

சனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்புகாமலும், சேனாபதியாகிய யெகோவாவைத்தேடாமலும் இருக்கிறார்கள்.—ஆதலால் யெய்சுகோவா ஒரேநாளில் இலரவேலின் தலையையும் வாலையும், கிளையையும் நாணலையுஞ்சேதிப்பார்.—முதியோனுக்கு கணம் பொருந்தினவனுக்குமே தலை; பொய்ப்போதகம்பண்ணுகிறதீர்க்கதரிசியே வால்.-இந்தச்சனங்களுக்குவழிகாட்டுகிற யெவர்கள் இவர்களைத் தவறச்செய்கிறார்கள்; அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறார்கள்.—ஆதலால் யெகோவா அவர்கள் வாயெலிபரிந் பிரியமாயிரார், அவர்களிலிருக்கிற அநாதபிள்ளைகள்மேலும், விதவைகள்மேலும் இரங்கார்: அவர்கள்யாவருக்கபடிசுளும், தூர்க்கிரியை செய்கிறவர்களுமாயிருக்கிறார்கள், ஒவ்வொருவாயுந்தீமைபேசும். இவையெல்லாவற்றினாலும் அவர்கோபம் நீங்கவில்லை, அவர்கரம் இன்னும் ஒங்கினபடியேயிருக்கின்றது.

பாவம் அக்கினியாகி எரிகின்றது: அதுமுட்டிய செடியையும் நெரிஞ்சியையும் பட்சிக்கும், நெருங்கிய சோலையிலே பற்றி எரியும், அவைகள் புகையாய்த்திரண்டு எழும்பும்.—சேனாபதியாகிய யெகோவாவின் கோபத்தினிமித்தம் தேசம் அந்தகாரப்பட்டது, சனங்கள் அக்கினிக்கு இரையாயிருக்கிறார்கள்: ஒருவனுந் தன் சகோதரன்மேலிரங்கான்.-வலப்பக்கத்திற் பறிக்கிறவன் பசியாயிருக்கிறான்; இடப்பக்கத்திற் புகிக்கிறவன் திருத்தியடையான்: ஒவ்வொருவனுந் தன் தன் புயத்தின் மாயிசுத்தைத் தென்பான்.—மனூஉசுஷே எப்ராயீயையும், எப்ராயீய் மனூஷேயையும் பட்சிப்பார்கள்: இருவரும் யூதாவைவிரோதிப்பார்கள். இவையெல்லாவற்றினாலும் அவர்கோபம் நீங்கவில்லை, அவர்கரம் இன்னும் ஒங்கினபடியேயிருக்கின்றது.

டி. அதிகாரம்.

க. அநியாயஞ்செய்பவர்களுக்குவருந்தண்டனை: டி. அகக்காரமுள்ள அஐிரியராசாவுக்குவருவதைத் தெரிவித்தல்: டிஉ. அவன் நாசமடைதல்: டிஉ. இலரவேலின் மீறிருக்கிற சனங்கள் இரட்சிப்பைப்பெறல்: டிச. அஐிரிய ராசாவின் சேனையின்வரவைவருணித்தல்: கூக. அவர்கள் நாசமடைதல்.

ஐடியோ, தரித்திரருக்கு நியாயத்தை விலக்கவும், கன்சனங்களிற் சிறுமையானவர்களுடைய நியாயத்தைப்புரட்டவும், விதவைகளைச் சூறையாட

(கூ. அதி. க.) உ. இரா. டி. உ. க. உ. நா. னா. ய. க. ச. லே. வி. உ. ச. உ. ச. உ. இரா. ய. எ. டி. க. (உ) ம. ச. ய. டி. எ. பி. டி. அ. ய. ச. (கூ) நியா. டி. கூ. (ச) நியா. எ. உ. உ. (சு) லூ. க். உ. ய. க. யோவா. கூ. ய. க. ம. த். உ. ய. அ. க. கொரி. டி. உ. டி. உ. நியா. ய. கூ. ய. அ. தீ. த். உ. ய. உ. எ. பி. உ. ய. ச. (எ) தானி. உ. ச. ச. லூ. க். க. கூ. உ. கூ. உ. இரா. ய. கூ. கூ. ய. (யெ) எ. ரே. ச. அ. (யக) எ. ரே. டி. கூ. ஒ. சி. எ. ய. (யச) வெளி. ய. அ. அ. (யஎ) மீகா. எ. உ. (யஅ) மல். ச. க. (யக) மீகா. உ. க. (உய) லே. வி. உ. ச. உ. ச. எ. ரே. ய. க. கூ.—(ய) அதி.)

வும், அநாதபிள்ளைகளின் பொருளை அபகரிக்கவும், — அநீதியான கட்டளைகளைத் தீர்மானித்து, விசனப்படுத்தும் பிரமாணங்களை எழுதுகிறவர்களுக்கு ஆபத்துவரும்.—நியாயம் விசாரிக்குந்தினத்திலும், தூரத்தினின்றாவருஞ்சங்காரத்திலும் என்னசெய்வீர்கள்; உதவிபெறும்படி ஆரிடத்தில்தப்பி ஒடுவீர்கள்; உங்கள் மகிமையை எங்கே வைத்துவிடுவீர்கள்.—நாளில்லாவிட்டால் அவர்கள் சிறைப்பட்டவர்களுக்குள் தாழ்ச்சிப்படுவார்கள், கொலைசெய்யப்பட்டவர்களைக் கீழே விழுவார்கள். இவையெல்லாவற்றினாலும் அவர்கோபம் நீங்கவில்லை, அவர்கரம் இன்னும் ஒங்கின்படியையிருக்கின்றது.

ஐயோ, என் கோபத்தண்டமாகிய அஹூரியனுக்கு ஆபத்துவரும், அவன் கையிலுள்ள கோல் என் கோபம்.—கொள்ளப்பொருளைச் சேர்க்கவும், சூறையாடவும், தெருக்களின் சேற்றைப் போல அவர்களை உழக்கவும் கபடமுள்ளசனங்களுக்கு விரோதமாய் அவனை அனுப்புவேன்; என் கோபத்துக்குரிய சனங்களுக்கு விரோதமாக ஒருகட்டளை கொடுப்பேன்.—அவனுடைய அப்பிராயமோ அதல், அவன்மனம் அப்படிச் சிந்திக்கவில்லை; பலதேசத்தாராசாசப்படுத்துவதும் சேதிப்பதுமே அவன்மனோவாஞ்சை.—

அ, க என்பிரபுகளனைவரும் இராசாக்களல்லவா;—கல்லோ, காரீகீழைப்போலல்லவா; அமாத், அர்பாத்துக்குச்சமானமல்லவா; ஷமாரியா, தமஸ்குவைப்போலல்லவா;—ஷமாரியாவிலும் யெரூஷலேமியிலுமுள்ள விக்கிரகங்களைப் பார்க்கிலும் தொழிற்படுத்திய விசேஷித்த விக்கிரகங்களை யுடைய அந்தந்தத்தேசத்தை என் கைக்கண்டதில்லையா;—ஷமாரியாவுக்கும் அதின் விக்கிரகங்களுக்குஞ்செய்ததுபோல, யெரூஷலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்குஞ்செய்யமாட்டேனா என்கிறான்.—

அஹூரிய இராசா, நான் என்கைவல்லபத்தினாலும் என்விவேகத்தினாலும் அப்படிச்செய்தேன்; நான் புத்திமான்: சனங்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பொக்கிஷங்களைக் கொள்ளையிட்டு, பராக் கிரமசாலியைப்போலக் குடிக்களைத் தாழ்ச்சிப்படுத்தினேன்.—ஒருருருவிக்கூட்டைப்போலச் சனங்களின் செல்வத்தைக்கண்டேன், அதை என் கைப்பற்றிற்று: விடப்பட்டமுட்டைகளை ஒருவன்வாரிக்கொள்வதுபோல நானும் தேசமுழுவதையும் வாரிக்கொண்டேன்; ஒருவரும் சிறகு விரிக்கவில்லை, வாய்திறக்கவில்லை, கீச்சிடவுமில்லையென்கிறான்.—ஆகையால் ஆண்டவர் சீயோன்மலையிலும் யெரூஷலேமியிலும் தமதுகிரியைகளைல்லாவற்றையுஞ்சித்திசெய்தபின்பு, அவன் அகங்காரமனதின் கனியையும் அவனுடைய இறுமாப்பான கண்பார்வையையும்

நான் விசாரிப்பேன்.—கோலானது தன்னை எடுத்த யெனைச்சுழற்று கிறேனென்றும், கோலானது தன்னை எடுத்தவனை அசைக்கிறேனென்றும் சொல்வதுபோலிருக்கும்; கோடரி தன்னைக்கொண்டு வெட்டுகிறவனுக்கு விரோதமாக மேன்மைபாராட்டலாமா; வான் தன்னை இயக்குகிறவனுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டலாமா.—ஆண்டவர், சேனாபதியாகிய ஆண்டவர் அவனைச்சேர்ந்த புஷ்டியான சனங்களுக்குள்ளே மெலிவை அனுப்புவார்; அவனுடைய மகிமைப்பிரதாபத்தின்கீழ், பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியைக் கொளுத்துவார்.—இலரவேலின் யெ ஒளியானவர் அக்கினியும், அவனுடைய பரிசுத்தர் சவாலையுமாகி, ஒருநாளில் அவனுடையமுட்டைகளையும் நெரிஞ்சில்களையுந் தகித்துப்பட்சிப்பார்.—அவனுடையவனமும் செழித்த நிலமும் அவைகளை முழுவதும் நாசப்படுத்தவார்: அவைகள் கொடிபிடிக்கிறவன் சேர்ந்து விழுவதுபோலாகும்.—சோலையில் அவனுக்கு மீந்திருக்கும் யெ மரங்கள் கொஞ்சம், ஒருபாலகனும் அவைகளை யெண்ணியெழுதலாம்.

அக்காலத்தில் இலரவேலில் மீந்திருக்கிறவர் உய்களும், யாக்கோபின்வமிசுத்திலே தப்பியிருக்கிறவர்களும் பின்னொருபொழுதுந் தங்களை அடித்தவனைச்சாராமல், இலரவேலின் பரிசுத்தராகிய யெ கோவாவை உண்மையாய்ச் சார்ந்து கொள்வார்கள்.—மீந்திருப்பவர்கள், யாக்கோபின் உய் மீந்திருப்பவர்களே வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.—இலரவேலே, உன் ச உணக்கள் சமுத்திரத்தின் மணலைப்போலிருந்தாலும் அவர்களில் மீந்திருப்பவர்கள் மாத்திரத்திரும்புவார்கள்: தீர்மானிக்கப்பட்ட முடிவு பெருகிவரும் நீதி.—சேனாபதியாகிய யெ கோவா உய் வென்னும் ஆண்டவர் குறித்த நாசத்தேசமெங்கும் பலிக்கப்பண்ணுவார்.

சீயோனில் வாசமாயிருக்கிற என்சனமே, அஹூரியனுக்குப்பயப்படாதே: அவன் தன் தண்டத்தினால் உன்னை அடிப்பான், எகிப்தியர்செய்வதுபோல் உனக்கு விரோதமாய்த் தன் கோலை ஒங்குவான்.—ஆனாலும் மிகவுங்கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்கள் சங்கரிக்கப்படுவதினால் என் கோபமும் ஒழியுமென்று சேனாபதியாகிய யெ கோவா வென்னும் ஆண்டவர் சொல்லுகிறார்.—ஒரேபென்னும் கண்மலையிலே உய் மீதியானியரின் சங்காரத்துக்கேற்கச் சேனாபதியாகிய யெ கோவா அவன்மேல் ஒருகையை ஒங்குவார்: எகிப்தியருக்கு விரோதமாகத் தமது கோலைச்சமுத்திரத்தின்மேல் ஒங்கினதுபோல அதை அவன்மேலும் ஒங்குவார்.—அந்நாளில் அவன் உய் உன் தோளில் வைத்த சமையும், உன் கழுத்தில்

(க) ஒசி.க.எ. ஓக்.யக.சச. (ஐ) எரே.இக.உய். (ச) அதி.க.யெ. எரே.கச.உஉ. (எ) ஆதி.இய்.உய். மீகா.ச.யெ. (அ) உ.இரா.யி.அ.உச.கக. (க) ஆமோ.ச.உ. உ.நானா.க.இ.உய். உ.இரா.யி.க.க. (யெ) அதி.க.எ.உச. தானி.ச.கயி. (யச) உ.இரா.யி.க.உக. எரே.இய்.யி. (யெ) எரே.இக.உய். (யச) உ.இரா.யி.க.உக. (உஉ) ரோ.க.உஎ. (உக) தானி.க.உஎ. ரோ.க.உஅ. (உச) அதி.க.எ.ச. யாத்.யச.உஉ. (உஉ) தானி.யி.க.கக. (உச) உ.இரா.யி.க.க. நி.யா.எ.உ. யாத்.யச.உச.உஎ. (உஎ) தானி.க.உச. ச.யோவா.உ.உய்.

வைத்தகமும்நீக்கப்படும், அபிஷேகத்தினிமித்தம் அந் தகம் முறிந்துபோம்.—அவன் ஆயாத்துக்கு வந்துவிட்டான், யீரோனைக்கடந்துவிட்டான்; தன் பிரயாணப் பொருள்களை மிக்மாஷிலே உக வைத்துவிட்டான்.—துறையைக் கடந்தார்கள்: கோபாவில் இராத்தங்கினர்கள்; ராமா பயப்படுகின்றது; ஷவுலின் ஊராகியபியாதப்பியோ கூயிற்று.—கலீம் குமாரத்தியே, நீ பெருஞ்சத்தமியே: ஆ, எளிய அனாதோத்தே, லாயீஷ் அதைக்கேட்கக் கப்பண்ணு.—மத்மெனா தப்பியோடிற்று; கெகூபீம்வாசிகள் தப்பியோடத்திரண்டார்கள்.—இன்றுமாத்திரம் நோப்பிலே தங்குவான்: பின்பு சீயோன் குமாரத்தியின் மலையென்னும் பெருஷிலேயின் குன்றுக்கு வி-ரோதமாகத் தன்னை கைய அசைப்புரன்.—பாருங்கள், சேனாபதியாகிய யெகோவாவென்னும் ஆண்டவர் பயங்கரத்தோடே கிளையைவெட்டுவார்: உயர்ந்தவருட்கங்கள் சேதிக்கப்படும், உன்னதமானவர்கள் ௧௪ தாழ்ச்சி அடைவார்கள்.—அவர் இருப்பாயுத்தினிலே காட்டுச்சோலைகளை வெட்டுவார், விபானேன் பராக்கிரமக்கையினிலே விழும்.

யக. அதிகாரம்.

௧. கிறிஸ்தவின் ஆளுகையை நிரூபித்தல்: ௧. அவருடைய நன்மையை யெடுத்துக்காட்டல்: 2. அந்நியதேசத்தாருக்குச் செய்யும் யூதேயருக்கு இராட்சிப்பும் உண்டாதல்.

௩. ஷாயென்னும் அடிமரத்தினின்று ஒரு முனை தோன்றும், அவன் வேரினின்று ஒருகிளை யெழும்பிச்செழிக்கும்.—ஞானத்தையும் புத்தியையும் தருகிறதும், ஆலோசனையையும் பராக்கிரமத்தையுந் தருகிறதும், யெகோவாவைப்பற்றும் அறிவையும் பயத்தையுந் தருகிறதாகிய யெகோவாவின் ஆவி அவர்மேல்தங்கும்;—அவர்கோவாவைப்பற்றும் பயத்தைக் குறித்த மிகவும் உணர்வுள்ளவராயிருப்பார்: அவர்தமது கண்கண்டபடி நியாயம் விசாரிக்காமலும், தமது காதுகேட்டபடி கண்டியாமலும்,—தரித்திரரை நீதிப்படி நியாயம் விசாரித்துப் பூமியிலிருக்கிற தாழ்ந்த சிந்தையுள்ளவர்கள் நிமித்தம் நீதிப்படி கண்டிப்பார்: தமதுவாயின் தண்டத்தினிலே பூமியை அடித்து, தமது உதடுகளின் ஆவியினால் துன்மார்க்கரை காசப்படுத்துவார்.—நீதி அவருக்கு அரைக்கச்சு, சத்தியம் அவருக்கு இடைக்கச்சு.—கோணாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், சிவிக் கிவெள்ளாட்டுக்குட்டியோடே படுக்கும்; கன்றும், சிங்கக்குட்டியும், புஷ்டியான மிருகமும் ஏகமாய்க்கூடும்: ஒரு சிறுபாலகன் அவைகளை கடந்துவான்.—பசுவும் கரடியும் கூடிமேயும்; அ

வைகளின் குட்டிகள் ஏகமாய்ப்படுத்துக்கொள்ளும்: சிங்கம் மாடுபோலவைக்கோல்கின்றனும்.—முலைகுட்டிக்குள் குழந்தை விரியன்பாம்பின் அனையின்மேலே வினையாடும், முலைமந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலேகையைவைக்கும்.—கடலானது நீர்களினால் நிறைந்திருக்கிறதபோலப் பூமி யெகோவாவைப்பற்றும் அறிவினால் நிறைந்திருக்கும்: ஆதலால் பரிசுத்தம்பொருந்திய என்மலையெங்கும் தீமையாவது, நாசமாவது செய்வார் ஒருவருமில்லை.

அக்காலத்திலே சனங்களுக்குக் கொடியாக ஷாயின் வேரிருக்கும்; அதனைடத்தில் புறத்தேசத்தார் சேருவார்கள்: அவருடைய இளைப்பாறுதல் மகிமையுள்ளதாகும்.—அக்காலத்திலே ஆண்டவர்கள், அலூரியவிலும், எகிப்திலும், பந்திரோசிலும், கூஷிலும், எலாமிலும், ஹினியாரிலும், அமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும் தமக்குரிய சனங்களில் மீந்திருக்கிறவர்களை மீட்டுக்கொள்ளும்படி இரண்டாந்தரத் தமது கையை நீட்டுவார்.—அந்நியதேசத்தாருக்கு ஒருகொடியை ஏற்றி, பூமி யெயின் காண்குதிகையிலுள்ளின்று இலரவேலரில்தள்ளுண்டவர்களைச் சேர்த்து, யூதாவின் சிதறடிக்கப்பட்டவர்களை ஏகமாய்க்கூட்டுவார்.—எப்ராயீமின் பொருமை நீங்கும், யூதாவின் பகைவர் சேதிக்கப்படுவார்கள்: எப்ராயீம் யூதாவின்மேற்பொருமைகொள்ளான், யூதா எப்ராயீமைக்கிலே சப்படுத்தான்.—அவர்கள் ஏகமாய் மேற்கேயிருக்கிற பெலிஸ்தியருடைய தோளின்மேற்பாய்வார்கள்; ஏகமாய்க்கூட்டிக் கீழ்த்திகையிலுள்ளவைகளைக் கொள்ளையிலவார்கள்: ஏதோயின்மேலும் மோவாபின்மேலும் கையைப்பார்கள்; அம்மோன்சந்தியார் அவர்களுக்குக் கமைந்திருப்பார்கள்.—யெகோவா எகிப்து சமுத்திரத்தின் நாவை முடுமெமையாய் காசப்படுத்தி, பெருங்காற்றுடன் தமதுகையை நதியின்மேல் அசைத்து, எழுநீர்க்கால் களாகப்பிரித்து, சனங்கள் கால்நையாமல்கடந்துபோகும்படி பண்ணுவார்.—எகிப்து தேசத்தினின்று புறப்பட்டபொழுது இலரவேலருக்கு இருந்ததுபோல, அவருடைய சனங்களில் அலூரியவில் மீந்திருப்பவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.

யெ. அதிகாரம்.

இராட்சிப்பினிமித்தம் தேவனைத் துதித்தல். 1. அந்நாளில், யெகோவாவே, நான் உம்மை வாழ்த்துவேன்: நீர் என்மேற்கோபங்கொண்டீர், இப்பொழுதோ உம்முடைய கோபம் நீங்கிற்று, நீர் என்னைத் தேற்றுகிறீர்.—பாருங்கள், ௨

(௨௧) க.சாமு.யக.௪. (௩௩) க.சாமு.௨௫.௪௪. நியா.யி.அ.யோச.௨.க.யி.அ. (௩௧) யோச.யி.௫.௧௧. (௩௨) க.சாமு. ௨.௧.௧. நி.கி.யக.௧௨. (௩௩) ஆமோ.௨.௧.—(யக. அதி. ௧.) அதி.௫.௧.௨. ச.க.௧.௨. வெளி.௫.௫. அப.யக.௨.௧. ௭.ரே.௨.௧.௫. (௨) அதி.௧.௧.௧. மத்.௧.யக. யோவா.௧.௧௨.௧௧. (௪) சங்.௭.௨.௨.௪. வெளி.யக.யக. யோபு.௧.௧. மல். ௪.௧. ௨.௨.௨.௪. வெளி.௧.யக. (௫) எபே.௧.யச. (௬) அதி.௧.௫.௨.௫. எசே.௧.௧.௪.௨.௫. ஒசி.௨.௩.௪. (௧) யோபு. ௫.௨.௧. அபகூ.௨.யச. (ய) ரோ.யி.௫.யி.௨. (யக) ச.யி.௨. (ய௨) யோவா.௭.௧.௫. யா.க.௧. (யக) ௭.ரே.௧.யி.௪. எசே.௧.௧௭.யச.யி.௭.௨. ஒசி.௧.யக. (யச) தாணி.யக.௪.௧. அதி.௧.யி.யச. (யி) ச.க.யி.யக. (யக) அதி.யக.௨.௧. யாத். யச.௨.௧.—(யெ. அதி. ௨.) சங்.அக.யி.யாத்.யி.௧.

தேவனே என்னிரட்சிப்பு; நான் அவரை நம்பிப்பயப்பேன்: இராசாவென்னும் யெகோவா என்பெலம், என் கீதம்; அவரே என்னிரட்சிப்பென்பாய்.—நீங்கள் இரட்சிப்பின் கண்களிலிருந்து சந்தோஷமாய்ச்சலம்மொண்டு கொள்வீர்கள்.—அக்காலத்தில், யெகோவாவைத் துதியுங்கள், அவருடைய நாமத்தைப்பிரசித்தப்படுத்துங்கள், அவருடையகிரியைகளைச் சனங்களுக்குத் தெரிவியுங்கள், அவருடையநாமம் உன்னதமுள்ளதென்று பிரசித்தம் பண்ணுங்கள்.—யெகோவாவைப் பாடுங்கள்; அவர் மகத்துவமான கிரியையைச் செய்தார்: இது பூயி யெங்கும் அறியப்பட்டகடவதென்பாய்.—ஐயோனில் வசிப்பவளே, இஸ்ரவேலின்பரிசுத்தர்உன் மத்தியில் மகிமையுள்ளவராயிருக்கிறபடியினால் நீ உரத்தசத்தமிட்டு ஆனந்தமுழக்கமிடு.

ஓக. அதிகாரம்.

க.பாபேலுக்கு நேரிடுந்தண்டையை நிருணயித்தல்: க. சனங்களின்துக்கத்தைக்குறித்தல்: ஓக. பாபேலின் சருவநாசத்தை முன் தெரிவித்தல். பாபேலுக்குறித்து ஆமோத்சின்புத்திராகிய ஏசாயாவுக்குத்தெரிவிக்கப்பட்ட வாக்கியம்.—சனங்கள் பிரபுகளின் வாசல்களிற் பிரவேசிக்கும்பொருட்டு, நீங்கள் உயர்ந்த மலையின்மேற் கொடியை ஏற்றுங்கள், அவர்கள்நிமித்தம் உரத்த சத்தமிடுங்கள், கைகாட்டுங்கள்.—என் கோபம் பலிக்கும்படிசெய்ய நான் நியமித்தவர்களுக்குக் கட்டளையிட்டேன், என் மகத்துவத்தை நினைந்து களிகூரும் பராக்கிரமசாலிகளையும் அழைத்தேன்.—மலைகளிலே திரளானசனங்களின் ஆரவாரம்இருக்கின்றது; ஏகமாய்க்கூடிய அநேகராச்சியத்திலுள்ளசனங்களின் கலகத்தின் ஆரவாரம் இருக்கின்றது: சேனாபதியாகிய யெகோவாயுத்தத்தினிமித்தஞ்சேனையை அணிவகுக்கிறார்.—யெகோவாவும், அவர்கோபத்தின் ஆயுதங்களும் முழுத்தேசத்தையும் சேதிக்கும்படிவானத்தின் கடையெல்லையிலுள்ள தூரமான தேசத்தினின்றவருகின்றன. யெகோவாவின் நாள் சமீபமாய்வந்தது; அது சருவவல்லவரினின்ற மகா சங்காரத்தைப் போலவரும்; நீங்கள் அலறுங்கள்.—அதினால் எல்லாக்கைகளுஞ்சலிக்கும், எல்லாமனுஷருடைய மனமுங்கரைந்துபோம்.—அவர்கள் நடுங்குவார்கள்: நோய்களும், வேதனைகளும் அவர்களைப்பிடிக்கும்; பிள்ளையைப்பிரசவிக்கும் ஸ்திரியைப்போல வேதனைப்படுவார்கள்: அவர்கள் ஆச்சரியத்தோடே ஒருவரையொருவர் பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் அக்கினிச்சவால்களாகும்.—பாருங்கள், தேசத்தைப்பாழாக்க அகோர உக்கிரத்தோடும், மூளுகிறகுரோத்தோடும் யெகோவாவின் நாள் வருகின்றது: அவர் அதினின்று பாலிகளைச்சேதிப்பார்.—வானத்தின் நட்சத்திரங்களும் இராசிகளும் தங்கன் ஒளியைக் கொடுப்பதில்லை: சூரியன்தான் புறப்படுகையில் இருண்டிருப்பான், சந்திரன் தன் ஒளியைக்கொடான்.—நான் பாவத்தினிமித்தம் உலகத்தையும், அநீதியினிமித்தம் துன்மார்க்கரையுந் தண்டிப்பேன்; அகங்காரிகளுடைய இறுமாப்பை ஒழியப்பண்ணுவேன், பயங்கரமானவர்களுடைய அகங்காரத்தைத் தாழ்த்துவேன்.—ஒருமனுஷனைத் தங்கத்திலும், ஒருபுருஷனை ஒப்பீரின் பொற்பானத்திலும் அதிக அருமையாயிருக்கச்செய்வேன்.—இதின் மித்தஞ் சேனாபதியாகிய யெகோவாவின் கோபமும், அவருடைய உக்கிரதோபமுள்ள தினத்தில் ஆகாயமண்டலங்களை அதிரப்பண்ணுவேன்.—பூமிதன்னிடத்தைவிட்டுநீங்கும்; அப்பொழுது தூரத்தப்பட்டமான் போலவும், மேய்ப்பரில்லாத ஆட்டுக்கூட்டம்போலவும் இருப்பார்கள்: ஒவ்வொருவனும் தன் தன் சனங்களிடத்திலிரும்பி, தன்தன் தேசத்திற்குத் தப்பியோடுவான்.—அகப்படுகிற எவனும், உருவக்குத்தப்படுவான்; சேர்ந்தவன் எவனும், கட்டத்தினால் விழுவான்.—அவர்களுடைய பிள்ளைகளும் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதப்படுவார்கள்; அவர்கள்விடுகள் கொள்ளையாடப்படும், அவர்களுடைய மனைவியர் மானபங்கப்படுவார்கள்.—பாருங்கள், வெள்ளியைமதியாமலும், பொன்னிலே பிரியப்படாமலும் இருக்கிற மேதியரை அவர்களுக்குவிரோதமாக எய்வேன்.—அவர்கள் விழக்கொழிவால் வாழ்பரைக் கொலைசெய்வார்கள்; கருப்பத்தின்கனியின்மேல் இரங்கார்கள்; அவர்கள் குழந்தைகள்மேல் கண்ணோட்டம்வையார்கள்.

இராச்சியங்களுக்குள் அலங்காரமும், கல்தேயியரின் மகிமையின் பூஷணமுமாகிய பாபேல், சோதோமையுங் கொமோராவையும் போலத்தேவனுடைய கையினால் கலிழ்க்கப்படும்.—இனி உலகு ஒருபொழுதும் அதில் ஒருவரும் வசியார், தலைமுறைதோறும் அதில் ஒருவனுக்குடியிரான்: அரபியசனங்கள் அங்கேகூட்டாரம்போடார்கள், மேய்ப்பர்கள் அங்கேஆட்டுக்கிட கட்டார்கள்.—காட்டுமிருகங்கள் அங்கேபடுத்தக்கொள்ளும்; உக ஊளையிடுகிற பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும்; கோட்டான்கள் அங்கே வசிக்கும், காட்டாடுகள் அங்கேகூத்தாடும்.—கோணய்கள் அவர்கள் உடமாளிகைகளிலே அலறும், வலியசருப்பங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சிதருகிற அரமனைகளில் ஏகமாய்க்கூடும்: அகின்காலஞ்சேக்கிரம்வரும், அதின் நாள் தாமதியாமல்வரும்.

(க) யோவா.ச.ய.யச. (ச) க.நாளா.யச.அ. சங்.ாடு.க. சங்.ாசடு.ச.டு.க. (டு) யாத்.யடு.உ.உக. (ஈ) செப்.கூ.யச. சங்.எக.உஉ.—(ஓக. அதி. க.) அதி.உக.க. (உ) அதி.டு.உச. எரே.டு.ய.உ. எரே.டு.க.உடு. அதி.ய.கூ. (க) யோவே.கூ.ய.க. (ஈ) செப்.க.எ. வெளி.யச. எ.யோபு.கூ.உக. யோவே.க.யடு. (க) மல்.ச.க. சங்.ாச.கூ.டு. நீதி.உ.உஉ. (ய) அதி.உச.உக.உகூ. எசேக்.கூ.எ. யோவே.உ.கூ. மத்.உச.உக. (ஓக) ஆகா.உ.ச. சங்.ாயடு. புல.க.யஉ. (யச) எரே.டு.க.கூ. (யச) நாகூ.கூ.ய. சக.யச.உ. (யஎ) எரே.டு.க.யக.உஅ. தானி.டு.உஅ.கூ. (யக) ஆதி.யக. உச.உடு. உபா.உக.உகூ. எரே.சகூ.யஅ. (உய) எரே.டு.ய.கூ.கூ. (உச) வெளி.யஅ.உ. (உஉ) எரே.டு.க.கூ.

யச. அதிகாரம்.

க. தேவன் இஸரவேலர்மேலிவர்கல்: ச. இஸர வேலர் பாபேலைக்குறித்து வீம்புபாராட்டல்: உச. அஹீரியருக்குவருந்தண்டனைகூறல்: உக. பெலிஸ்தியருக்குவருந்தண்டனைகாட்டல்.

யெகோவாயாக்கோபின்மேல்இரங்குவார், பின்னும் இஸரவேலரைத் தெரிந்துகொள்ளு வார், அவர்களை அவர்கள் தேசத்திலே நிலைப்படுத்துவார்: அந்நியர் அவர்களோடே சேருவார் கள், அவர்கள் யாக்கோபின் வயிசத்தானே இசைந்திருப்பார்கள்.—சனங்கள் அவர்களுடைய தேசத்திற்கு அவர்களைக்கொண்டுபோய்விடுவார்கள: இஸரவேல் வயிசத்தார் யெகோவாவுடைய தேசத்தில் அவர்களைப் பணிவிடைக்காரராகவும் பணிவிடைக்காரிகளாகவுஞ் சுதந்தரித்துக்கொள்வார்கள்: அவர்கள் தங்களைச் சிறைப்படுத்தினவர்களைச் சிறைப்படுத்தி, தங்களைக் கி லேசப்படுத்தினவர்களை ஆளுவார்கள்.—யெகோவா உன் துக்கத்தையும், உன்பயத்தையும், உன்மேல் சமத்தப்பட்ட கடினமான ஊழியத்தையும் நீக்கி உன்னை ஆறுதல் செய்யுங்காலத்தில், ச. நீ, பாபேலின் இராசாவைக்குறித்து ஒ, ஒ, உபத்திரவஞ்செய்தவன் ஒழிந்துபோனானே; பொன்னைக்கவர்ந்த நகரி ஒழிந்துபோயிற்று.—துஷ்டருடைய தண்டத்தையும் அரசாண்டவர்களுடைய கோலையும் யெகோவா முறித்தார்.—சுரோதங்கொண்டு இடைவிடாதபடி சனங்களை அடித்து, கோபத்தோடே பலதேசத்தாரை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துயரப்படுத்தப்படுகிறான்.—பூமிமுழுவதும் இளைப்பாறி அமைதியாயிற்று: அவர்கள் ஆனந்தமுழக்கமிடுகிறார்கள்.—அ தேவதாருக்களும், லிபானேனின் ஏரஸ்விருட்சங்களும் உன்னைக்குறித்துமகிழ்ந்து, நீ விழுந்துகிடந்துமுதற்கொண்டு தறிக்கிறவன் எங்களை அணுகவில்லையென்று சொல்லுகின்றன.—கீ போய்ச்சேருகையம், உன்னைச் சந்திக்கும் படி கீழுள்ளபாதானம் அதிர்ந்து, உன்னையித்தம் மரித்தேரொழும், பூமியிலிருந்து பெரியோர்யாவரையும் எழுப்புகின்றது; மறுதேசத்தாராசாக்களை அவரவர் சிங்காசனத்தை விட்டெழும்பப்பண்ணுகின்றது.—அவர்களெல்லாரும் உன்னைநோக்கி, ஒ, ஒ, நீயும் எங்களைப்போலப்பலவீனனானாயா; நீயும் எங்களுக்குச்சமானனானாயாவென்பார்கள.—உன் அகங்காரமும் உன்வாத்தியங்களின் இனியசத்தமும் மரித்தோர் ஸ்தானத்திலேதாழ்த்தப்பட்டன: புழுவே உன் சயனம், பூச்சிகளே உஉ உன்போர்வை.—ஆ, அதிகாலையின்புத்திரனாகிய விடிவெள்ளியே, நீ எப்படிவானத்தினின்றி விழுந்தாய்; பலதேசத்தாரையும் ஈனப்படுத்தினவனாகிய நீ எப்படிப் பூமியரையில் சேதிக்கப்பட்டாய்.—நீ உன்மனதிலே, நான் வானத்துக்கேறு

வேன், தேவனுடைய நட்சத்திரங்களிலும் அதிகஉயரத்தில் என் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன்: வடபுறத்திலுள்ளசபையின்மேலின்மேல்வீற்றிருப்பேன்.—நான்மேகங்களுக்குமேலாய் உன்னைதங்களில் ஏறுவேன்; நான் சருவத்திற்குமேலானவருக்கு நிகராவேனென்றெண்ணினாய்.—ஆனாலும் நீ மரித்தோர்ஸ்தலத்திலே குழியின்பக்கிடுகமட்டுத் தாழ்த்தப்பட்டாய்.—உன்னைக் காண் யசபவர்கள் உன்னைஉற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து, பூமி நடுங்கவும் இராச்சியங்கள் அதிரவுஞ்செய்தும்,—உலகத்தைக் காடாக்கியும், யச அதிலுள்ள நகரங்களைச்சிதைத்தும், சிறைப்பட்டவர்களை அவரவர் வீடுகளுக்குப்போகவிடாமலுயிருந்தமனுஷன் இவனாவென்பார்கள்.—தேயுசத்திராசாக்களில் ஒவ்வொருவனும் மகிமையோடே தன் தன் ஸ்தலத்திலேபடுத்திருக்கிறான்.—நீ யெகோ பிரேதக்குழியினின்றி நீக்கப்பட்டு வெறுக்கப்பட்டத்தக்க கொம்பைப்போலானாய், கட்டத்தினால் குத்தப்பட்டுக்கொலையுண்டு, குழியிலே போய்மூடப்படுகிறவர்களுடையவஸ்திரம்போலிருக்கிறாய்; காலால் மிதிக்கப்பட்டபிணத்திற்கொப்பானாய்.—நீ உன் தேசத்தைநாசப்படுத்தி, உயுன் சனங்களைக்கொன்றாய்: ஆதலால் நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படாய், கீமைசெய்பவர்களுடைய சந்ததி ஒருபொழுதும் மேன்மைபெருதென்னும் இரந்தத் திருஷ்டாந்த வஸ்தியத்தைச்சொல்லு.—அவனுடைய புத்திரர் எழும்பித் தேசத்தைப் பிடித்துப்பட்டனங்களினால் உலகத்தை நிரப்பாதபடி, அவரவருடைய பிதாக்களின்பாவத்தினியித்தம் அவர்களைக்கொலைசெய்ய ஆயத்தப்படுத்துங்கள்.—அவர்களுக்கு விரோஉஉ தமாயெழும்புவேனென்று சேனூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்; நான் பாபேலின் நாமத்தையும், மீந்தவனையும், புத்திரனையும், பெளத்திரனையுஞ் சேதிப்போனென்று யெகோவா சொல்லுகிறார்.—அதுமுன்னம்பன்றிக்குச்சுந்தர உகமும், நீர்த்தடாகங்களாகும்படி செய்வேன்: சங்காரமென்னுந் துடைப்பத்தினால் அதைத்துடைத்துவிடுவேனென்று சேனூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

நான்நினைத்தபிரகாரம் நடக்குமே; நான்கொஉசண்ட அயிப்பிராயத்தின்படிசுத்திக்குமே:—அஹீ. உஹீரியனை என் தேசத்திலே முறித்து, என்மேல்களின்மேல் அவனை மிதித்துவிடுவேன்: அதினால் அவனுடையதுகம் அவர்களைவிட்டு நீங்கும், அவன் ஏற்றியசமை அவர்கள்மேல்நீங்கி அகன்றுபோம்.—முழுத்தேசத்தையும்பற்றும்நியமம் இதுவே: அந் உகநியதேசத்தார்யாவர்மேலும்ஒங்கியகை இதுவேயென்று சேனூபதியாகிய யெகோவா ஆணையிட்டார்.—சேனூபதியாகிய யெகோவா நிய உசயித்ததை விருதாவாக்க வல்லவன்யாவன்; அவர்

(யச. அதி. க.) சக.க.யெ. எபே.உ.உ.யெ.க. (உ) அதி.க.யெ.யச. (ச) அபக.உ.உ.க. வெளி.யெ.யெ.க. (அ) எசேக்.க.க. யெ.க. (க) எசேக்.க.உ.உ.க. (யெ) மத்.யெ.உ.க. தானி.அ.யெ. சங்.ச.அ.உ. (யச) அதி.ச.எ.அ. உ.தெச.உ.ச. (யெ) மத்.யெ.உ.க. (உய) யோபு.யெ.யெ.க. (உக) யாத்.உ.யெ.க. மத்.உ.க.க.க. (உஉ) நீதி.யெ.எ. எ.எ.க.க.உ. க.இரா.யச.யெ. யோபு.யெ.யெ.க. (உக) அதி.க.ச.யெ.க. செப.உ.யெ.ச. (உக) அதி.யெ.உ.எ. (உஎ) தானி.ச.க.க.க.க.

விட்டழுவேன்: ஆ, எவ்போனே, எலியாலே, நான் கண்ணீரால் உன்னை நனைச்செய்வேன்: உன் கணிகளைச் சேர்க்கும் காலத்திலும், உன் திராட்சக் குலைகளை அறுக்கும் காலத்திலும் உண்டா யும் ஆரவாரம் விழுந்தது.—செழிப்பான வயலினின்று மகிழ்ச்சியும் சந்தோஷமும் உற்போயின; திராட்சத்தோட்டங்களில் பாட்டுமில்லை, ஆனந்தமுத்கமுமில்லை: தொட்டிகளில் திராட்சத்தெழு மிதிக்கிறவனுமில்லை; ஆரவாரம் ஒழியப் பண்பண்ணினேன்.—ஆதலால் மோவாபினியித்தம் என் உதரமும், கீர் அரேஷினியித்தம் எனதுள்ளமும் வீண்போலத்தொனிக்கின்றன.

102 மோவாபு உயர்ந்தல்தானத்தில் இளைப்படைந்தவனாகக் காணப்படும்பொழுது, பிரார்த்தனை பண்ணும்பொருட்டுப் பரிசுத்த ஸ்தானத்திற்குப் பிரவேசித்தாலும் அவன்மேற்கொள்ளான்.—மோவாபைக்குறித்தப்பூருவகாலத்திலே யெகோவா சொல்லியவாக்கு இதுவே.—கூலிக்காரனுடைய வருஷங்களைப் போல மூன்று வருஷங்களுக்குள்ளே மோவாபின் மகிமைப்பிரதாபமும், அதின் மகாசனமுந்தாழ்ச்சியுடையும், அதில் மீந்திருப்பது மிகவும் அற்பமும் பெலவீனமுமாகுமென்று, இப்பொழுது யெகோவா சொல்லுகிறார்.

103. அதிகாரம்.

க. தமஸ்குவையும் ஷமாரியாவையும் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லல்: க. மீந்த சனம் தேவபூசையைத்தள்ளல்: 102. இலரவேலரின் சத்திருக்களுக்கு ஆபத்து கேரீடல்.

தமஸ்குவைப் பற்றும் வாக்கியம். பாருங்கள், தமஸ்கு நகரமாயிராமல் இடிந்து பாழானமேடாகும்.—அரோவேலரின் நகரங்கள் பாழாய்விடப்பட்டு, ஆட்டுக்கூட்டங்களுக்கு இடமாயிருக்கும்: அவைகள் தங்களை வெருட்டுவாரின்றி அங்கேபடுத்திக்கொள்ளும்.—எப்பராயிலுள்ள அரணும், தமஸ்கு இராச்சியமும், சூரியவிலுள்ள மற்றஸ்தானங்களும் ஒழிந்துபோம்: அவைகள் இலரவேல்சந்ததியாரின் மகிமைபோலிருக்குமென்று சேருபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—அக்காலத்திலே யாக்கோபின் மகிமைகுறைந்துபோம், அவன்மாயிசுபுஷ்டகுன்றும்.—ஒருவன் தானியத்தைச் சேர்க்கும்படி தன்கையினால் கதிர்களை அரிந்து, ரொபாயீம் பன்னத்திலே கதிர்களை ஒருவன் சேர்ப்பதுபோலிருக்கும்.

க. சிதலிருட்சத்தை உதிரக்கும்பொழுது தனிக்கொம்பில் இரண்டெழுந்துகாய்களும், பக்கத்தில் செழித்தகொம்புகளில் காலந்துகாய்களும் மீந்திருப்பதுபோல, அதிலே கொஞ்சம் மீந்திருக்குமென்று இலரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.—அக்காலத்திலே மணுஷன் தன்சிருஷ்டி கர்த்தாவை நோக்குவான், அவன் கண் இலரவேலின் பரிசுத்தரவிரும்பி அநோக்கும்.—அவன் தன்கைசெய்த கிரியைகளா

கிய வேதிகைகளை நோக்கமாட்டான், தன்விரல்கள் உண்டாக்கிய கிரியைகளை யாகிலும், சோலைகளை யாகிலும், சூரியவிக்கிரகங்களை யாகிலும் நோக்கமாட்டான்.

அக்காலத்தில் அவனுடைய அரணானகரங்கள் இலரவேல்சந்ததியாருக்கு முன்பாக மீந்ததமையையும், துனிக்கொம்பையும் போலிருக்கும்; அவைகள் பாழாய்க்கிடக்கும்.—நீ உனக்கு இரட்சிப்புச்செய்யுந் தேவனை மறந்தாய், உன்பெலமாகிய கன்மையை நீ நினையாமற்போனாய், ஆதலால் நீ கண்ணுக்கினிய நாற்றுக்களை நவொய், அந்நியகிளைகளைப்பதிப்பாய்:—பகற்காலத்தில் உன் நாற்றுக்களை வளர்ப்பாய், விடியற்காலத்தில் உன் முளைதழைக்கப்பண்ணுவாய்: ஆளுலும் அதின் விளைவு வேதனையுக்கடுத்துக்கமுமுள்ளநாளில் அற்றுப்போம்.

ஐயோ, அநேகசனங்கள் ஆரவாரம்பண்ணுகிறார்கள், அவர்கள் கடல்களைப்போல ஆரவாரம்பண்ணுகிறார்கள்; அந்நிய தேசத்தாரின் இரைச்சலிருக்கின்றது, அவர்கள் மகாசமுத்திரம்போல இரைகிறார்கள்.—தேசத்தார் பிரவாகிக்கிறவெள்ளம்போல இரைந்தாலும் தேவன் அவர்களைக் கடிந்துகொள்வார்: அவர்கள் தூரமாய் ஒடுவார்கள், மலைகளில் பதர்காற்றினால் பறக்கடிக்கப்படுவதுபோலவும், கூளம்சுழல்காற்றினால் கொண்டுபோகப்படுவதுபோலவும் தூரத்தப்படுவார்கள்.—பாருங்கள், சாயங்காலத்திலே பயமுண்டாகும்; யசுவிடியற்காலத்துக்குமுன் அவன் ஒழிந்தான். இதுவே நம்மைக்கொள்ளையிடுகிறவர்களுடைய பங்கு, இதுவே நம்மைச் சூறையாடுகிறவர்களுடைய பாகம்.

104. அதிகாரம்.

தேவனுடைய சத்துருக்களின் நாசத்தையும் அவருடைய இராச்சியத்தின் விருத்தியையுந்தெரிவித்தல்.

ஐயோ, கூல்தேசத்தின் நதிகளுக்கு அப்புறத்திலுள்ள சிறகின்சத்தம்பொருந்தி, நாணல்தெப்பங்களினாலே சமுத்திரத்தின் வழியாக தூதர்களை அனுப்புமிதேசமே,—வேகமுள்ள தூதர்களை, விஸ்தாரமும், சமமும், ஆகிமுதல் இதுவரைக்கும் பயங்கரமுமுள்ளதாக தூலால் அளக்கப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகளினால் கெடுக்கப்பட்ட தேசத்தையுடையதுமாயிருக்கிற ஒரு சாதியிட்டத்திற்குபோங்கள்.—உலகத்தாரே, பூலோகத்திலுள்ளவர்களே, மலைகளின்மேல் அவர் கொடியேற்றும்பொழுது நீங்கனெல்லாரும் பாருங்கள்; அவர் எக்காளம் ஊதும்பொழுது கேளுங்கள்.—மலைப்பெய்த பின்பு உண்டாகும் உக்கிரவெயிலைப்போலவும், அரியரியும் உஷ்டண காலத்திலுண்டாகும் பனி மேகத்தைப்போலவும் நான் என்வாசஸ்தானத்தில் அமர்ந்திருந்து கண்ணோக்குவேன்.—திராட்சங்களைச் சேர்க்க

(10) எரே.ச.அ.கூ.க. (10க) எரே.க.அ.ச.க. (10உ) அதி.10.உ. (10ச) அதி.உ.க.10க.—(10எ. அதி. க.) எரே.ச.க.உ.க. ஆமோ.க.க. ச.க.க.க. உ.இரா.10க.க. (உ) எரே.எ.கூ.க. (10) எரே.10க.கூ.க. (ச) அதி.உ.ச.10க. (எ) மீகா.எ.எ. (10உ) எரே.ச.உ.க. (10க) சங்.அ.க.10க. ஒசி.10க.கூ.—(104. அதி. க.) அதி.உ.10.ச.10. எசேச.கூ.10.ச.10.க. செப்.உ.10உ.

குமுன் அரும்பு பூரணமாகி, புஷ்பத்தினின்று முற்றிய கிராட்சம் பழுக்குங்காலத்தில் அவர் அரிவாட்களினாலேகொப்புக்களை அறுத்து, கிளைகளை அரிந்து அகற்றுவார்.—அவைகள் மலைகளின் பறவைகளுக்கும், பூமியிலுள்ள மிருகங்களுக்கும் விடப்படும்: பறவைகள் அவைகளின்மேலிருந்து கோடைகாலத்தைப்போக்கும், பூமியின் மிருகங்களெல்லாம் அவைகளின்மேலே தங்கி மாரிகாலத்தைப்போக்குமென்று யெகோவா எனக்குச்சொன்னார்.

எ அக்காலத்திலே விஸ்தாரமும், சமமும், ஆதிமுதல் இதுவரைக்கும் பயங்கரமுமுள்ளதாகி, நூலால் அளக்கப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகளினால் பாழ்க்கடிக்கப்பட்ட தேசத்தையுடைய தாமாயிருக்கிற ஒருசாதியினின்று சேரூபதியாகிய யெகோவாவினிடத்தில், சேரூபதியாகிய யெகோவாவின நாமந்தரிக்கப்பெற்றஸ்தானமாகிய சீயோன்மலையில் காணிக்கை கொண்டுவரப்படும்.

106. அதிகாரம்.

க. எகிப்துதேசத்தின் துக்கத்தைக்குறித்தல்: 106. இராசாவின்பூர்க்கத்தை எடுத்துக்காட்டல்: 107. சபையைப்பற்றுந் தீர்க்கதரிசனமுரைத்தல்.

எகிப்தைப்பற்றும் வாக்கியம். பாருங்கள், யெகோவா வேகமான மேகத்திற்கென்று எகிப்து தேசத்துக்கு வருவார்: எகிப்தின் விக்கிரகங்கள் அவர்சமுக்கத்தில் நடுங்குகின்றன, எகிப்தினிருதயம்தனக்குள்ளே கரைந்துபோம்.—சகோதரன் சகோதரனுக்கும், அயலான் அயலானுக்கும், நகரம்நகரத்திற்கும், இராச்சியம் இராச்சியத்திற்கும் விரோதமாயுத்தஞ்செய்யும்படி எகிப்தியர் எகிப்தியருக்கு விரோதமாகப் போர்கலக்கப்பண்ணுவேன்.—எகிப்தியரின் ஆவி தன்னிலே சொர்ந்து போம்; அதின் ஆலோசனையை நான்கேடாக்குவேன்: அவர்கள் விக்கிரகங்களையும், மாயாவித்தைக்காரரையும், பேய்வித்தைக்காரரையும், சகுணக்காரர்களையும் விசாரிப்பார்கள்.—நான் எகிப்தியரைக்கொரோமான அதிபதிகளின்கையில் ஒப்பிப்பேன்; கொடுமையான இராசா அவர்களை அரசாளுவானென்று சேரூபதியும் யெகோவாவுமாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.—சமுத்திரத்தின் சலம் வற்றிப்போம், நதியங்குறைந்துவற்றிப்போம்.—நதிகளைத்தாரத்தில் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழ்கள் வெறுமையாகிவறண்டுபோம்: கொறுக்கையும் நாணலும்வாடும்.—நீர்க்காலோரத்திலும் நீர்க்கால் முகங்களிலுமுள்ள மடற்கோரைகளும், நீர்க்காலருகே விதைக்கப்பட்டயாவும்வாடி அகன்று ஒழிந்துபோம்.—மீன்பிடிக்கிறவர்கள் துக்கிப்பார்கள், நதியிலேதூண்டில்போடுகிறயாவரும்புலம்

புவர்கள், சலமுக்கத்தில் வலைக்கிறவர்களேசொர்ந்துபோவார்கள்.—மெல்லியசணலினால் வேலை செய்து, சல்லாக்களை நெய்கிறவர்கள் கலங்குவார்கள்.—மீன்களைப்பரிபாலிக்கும்படி நீர்க்கால் களைவெட்டி, அணைக்கெடுகிறவர்களையாவரும் மனக்கிலேசெப்படுவார்கள்.

சோவானின் பிரபுகள் மூடர், பார்வோனும்கைய விவேகமுள்ளமந்திரிமார்களின் ஆலோசனைமதியினம்: நான் ஞானியின்புத்திரன், பூருவீக இராசாக்களின் புத்திரனென்று பார்வோனுக்கு எப்படிச்சொல்லுகிறீர்கள்.—அவர்கள் எங்கே; உன் ஞானிகள் எங்கே; சேரூபதியாகிய யெகோவா எகிப்தைக்குறித்துச்செய்த நிறுணயமின்னதென்று இப்பொழுது வந்து தெரிவிக்கக்கடவர்கள்.—சோவானின் பிரபுகள் மதியீனரா லார்கள்; நோப்பின் பிரபுகள் வஞ்சிக்கப்பட்டார்கள்; கோத்திரபரிபாலர்கள் எகிப்தை மருளப்பண்ணினார்கள்.—யெகோவா அதின் மத்தியில் விபரீத ஆவியையூற்றினார்: வெறிகொண்டவன் தன் வார்த்தியில் தள்ளாடுவதுபோல், எகிப்தியரைத்தங்கள் கிரியைகளெல்லாவற்றிலும் மயங்கச்செய்தார்கள்.—எகிப்துதேசத்தில் தலைமெயாகிலும் வாலாகிலும், கிளையாகிலும் நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமில்லை.—அக்காலத்தில் எகிப்தியர் ஸ்திரிகள் போலிருப்பார்கள்: சேரூபதியாகிய யெகோவா தமதுகையைஒங்கி, உறுக்குமுறுக்கலுக்கு அஞ்சிநடுங்குவார்கள்.—சேரூபதியாகிய யெகோவா அவர்களுக்கு விவிரோதமாகத்தீர்மானித்த ஆலோசனையினியித்தம் யூதேயாதேசம்எகிப்தியருக்குப்பயங்கரமாயிருக்கும், அதைக்குறித்துப்பேசுகிறவன் எவனுந்தனக்குள்பயப்படுவான்.

அக்காலத்தில் எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்துபட்டணங்கள் காணும் பாஷெபேசி, சேரூபதியாகிய யெகோவாவின நாமத்தைச்சொல்ல ஆணையிடும்; அவைகளிலொன்று சூரியநகரமெண்ணப்படும்.—அக்காலத்தில் எகிப்து தேசமத்தியில் யெகோவாவுக்கென்று ஒருவேதிகையும், அதின்எல்லையில் யெகோவாவுக்கென்று ஒருதூணமிருக்கும்.—அவர்கள் தங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களினியித்தம் யெகோவாவை நோக்கிப்பிரார்த்திக்க, அவர்மகிமையுள்ள ஒரு இரட்சகளை அனுப்பி அவர்களை விடுவித்தபடியினால், அந்தத் தூண் எகிப்து தேசத்திலே சேரூபதியாகிய யெகோவாவுக்கென்று ஒரு அடையாளமுஞ் சாட்சியுமாகும்.—அக்காலத்தில் எகிப்தியருக்கு யெகோவா அறியப்படுவார், எகிப்தியர் யெகோவாவை அறிந்து, பலிகளும்வைவேத்தியங்களும்விடுவார்கள்; அவர்கள் யெகோவாவுக்குச் சங்கற்பஞ்செய்து,

(எ) சங்.எஉ.யெ. செப்.கூ.யெ. மல்.க.யெ. — (யெ. ஆதி. க.) எரே.சக.யெ. சங்.யெ.யெ. யாத்.யெ.யெ. எரே.சக.யெ. (உ) நியா.எ.உ.உ. க.சாமு.யெ.யெ.யெ. (ச) எரே.சக.உ.க. எசேக்.உ.க.யெ. (ஓ) எரே.ஓ.க.க. எசேக்.க.யெ.யெ. (சு) உ.இரா.யெ.உ.ச. (கூ) க.இரா.யெ.உ.ச. நீதி.எ.யெ.க. (யெ) எண்.யெ.உ.உ. (யெ) க.கொரி.க.உ.யெ. (யெ) எரே.உ.யெ. (யெ) க.இரா.உ.உ.உ. (யெ) எரே.ஓ.க.யெ. நா.கூ.க.யெ. (யெ) செப்.கூ.க. (யெ) ஆதி.உ.யெ.யெ. யோச.உ.உ.யெ.உ.உ. (உய) யோச.ச.உ.யெ. (உக) மல்.க.யெ.

உஉ அதை நிறைவேற்றுவார்கள்.—யெகோவா எகிப்தியரை அடிப்பார்: அடித்தபின்பு சொஸ்தப் படுத்துவார்: அவர்கள் யெகோவா விடத்தில் திரும்புவார்கள், அவர் அவர்களுடையவிண்ணப்பத்தை அங்கிகரித்து, அவர்களைச் சொஸ்தப்படுத்துவார்.

உக அக்காலத்தில் எகிப்தினின்று அஹூரியவுக்குப் போகும்பெரும்பாதையுண்டாகும், அஹூரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அஹூரியவுக்கும் பிரயாணஞ் செய்வார்கள், எகிப்தியர் அஹூரியருடன்

உச ஆராதனை செய்வார்கள்.—அக்காலத்தில் எகிப்துவோடும் அஹூரியவோடும் இலரவேல், மூன்றாவதாகத்தேசமத்தில் நான்குக்குக்காரணமாயிருக்கும்.—சேரோபதியாகிய யெகோவா, என்சனங்களாகிய எகிப்தியரும், என்கையின்கிரியையாகிய அஹூரியரும், என்சதந்தரமாகிய இலரவேலரும் வாழ்கவென்று சொல்லியவர்களை யாசீர் வதிப்பார்.

உய. அதிகாரம்.

எகிப்தியருக்கு வருந்தண்டனை.

தீர்தான், அஹூரியராசாவாகிய சர்கோனல் அனுப்பப்பட்டு, அஷ்தோத்துக்குச்சென்று, அஷ்தோத்தை எதிர்த்துயுத்தஞ்செய்து, அதைப்பிடித்துக்கொண்ட வருஷமாகிய அக்காலத்திலே,—

உ யெகோவா, நீபோய் உன்னரையினின்று இரட்டைநீக்கி, உன்கால்களிலுள்ள செருப்புக்களைக் கழற்றின்று ஆமோத்சின் புத்திராகிய ஏசாயாவுடன்சொல்ல, அவன் அப்படியேசெய்து, நிருவாணமும் வெறுங்காலுமாய் நடந்தான்.—

உ யெகோவா, எனது தாசாகிய ஏசாயா நிருவாணமும் வெறுங்காலுமுள்ளவனாகி, எகிப்தையுங் கூடையுங்குறித்து மூன்றுவருஷம் அடையாளமும் ஆச்சரியமுமாக நடந்ததுபோல,—

உ யெகோவா, என்சதந்தரமாகிய இவ்வளவு தான், பாருங்கள், இனிநாங்கள் எப்படித்தப்புவோமென்பானென்றார்.

உக அக்காலத்தில் எகிப்தினின்று அஹூரியவுக்குப் போகும்பெரும்பாதையுண்டாகும், அஹூரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அஹூரியவுக்கும் பிரயாணஞ் செய்வார்கள், எகிப்தியர் அஹூரியருடன் ஆராதனை செய்வார்கள்.—அக்காலத்தில் எகிப்துவோடும் அஹூரியவோடும் இலரவேல், மூன்றாவதாகத்தேசமத்தில் நான்குக்குக்காரணமாயிருக்கும்.—சேரோபதியாகிய யெகோவா, என்சனங்களாகிய எகிப்தியரும், என்கையின்கிரியையாகிய அஹூரியரும், என்சதந்தரமாகிய இலரவேலரும் வாழ்கவென்று சொல்லியவர்களை யாசீர் வதிப்பார்.

உக. அதிகாரம்.

க. பாபேலுக்குவருந் தண்டனையுரைத்தல்: யக. தூமாவைக்குறித்துத் தீர்க்கதரிசன முரைத்தல்: யக. அரபியாவுக்கு வருந் தண்டனையுரைத்தல்.

கூடல் வனத்தைப்பற்றும் வாக்கியம். சமுல்காற் கறுத்தென்றிசையினின்று வீசுவதுபோல, வனமாகியபயங்கரதேசத்தினின்று வருகின்றது.—கொடியதரிசனம் எனக்குத்தெரிவிக்கப்பட்டது; கொள்ளைக்காரன்கொண்டனையாகிறான், நாசன்நாசப்படுத்துகிறான். எலாமே, நீ எழும்பு: மேகியவே, நீமுற்றிக்கைசெய்; அதின்புலம்பல் எல்லாவற்றையும் ஒழியப்பண்ணினேன்.—ஆகையால் என் இடுப்புக்கள் நோயினாலே நிறைந்திருக்கின்றன: ஸ்திரியின் பிரசவவேதனைபோன்ற வேதனைகள் என்னைப்பிடித்தன: கேட்டதினால் உளவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன்.—என்மனம் மயங்கிவிட்டது, பயங்கரம் என்னைப்பிடித்தது: எனக்குஇன்பந்தந்த இரவு பயங்கரமாய் முடிந்தது.—போசனபீடத்தை ஆயத்தப்படுத்துங்கள், காவலாளரை ஏற்படுத்துங்கள், புசியுங்கள், பாணம்பண்ணுங்கள்: அதிபதிகளே, எழுந்திருங்கள், உங்களுக்கள் பரிசைகளை அபிஷேகஞ்செய்யுங்கள்.—ஆண்டவர் என்னைநோக்கி, நீபோய்க் காவலாளனொருவனை வைப்பாயாக, அவன் காண்பதைத் தெரிவிக்கக்கடவென்றார்.—பின்பு அவன், ஒரு இரத்தத்தையும், சோடுசோடானகுதிரை வீரையும், கழுதைகளின்மேல் ஏறினவர்களையும், ஒட்டகத்தின்மேல் ஏறினவர்களையுண்டு, சாவதானமாய் உற்றுக்கேட்டு,—என் ஆண்டவனே, நான் பகல்தோறும் என்காவலில் நிற்கிறேன், இராத்திரத்தோறும் நான் என்சாமத்திலே தரித்துநிற்கிறேன்.—பாரும், இரதவீரரும், சோடானகுதிரைவீரரும் வருகிறார்களென்றும், ஒருவன் பாபேல்வீழ்ந்தது, வீழ்ந்தது, அதின்தொழிற்பட்ட விக்கிரகங்களெல்லாம் உடைபட்டத்தரையிலேகிடக்கின்றனவென்று உத்தரஞ்சொல்லுகிறானென்றும், ஒரு சிங்கம்போலக்கூப்பிட்டான்.—ஐயோ, என்போரடியே, நன்போரடிக்குங்களத்தின்தானியமே, இலரவேலின் தேவனும்த, சேரோபதியாகிய யெகோவா விடத்தில் நான்கேள்விப்பட்டதை உங்களுக்குத்தெரிவித்தேன்.

தூமாவைப்பற்றும் வாக்கியம். சேயீரினின்று யக ஒருவன் என்னைநோக்கி, காவலாளனே, இராத்திரியிலே தோன்றியதென்ன; காவலாளனே, இராத்திரியிலே தோன்றியதென்னவென்று கூப்பிட்ட,—காவலாளன், விடியற்காலமும் இராக்காலமும் வருகின்றன: நீங்கள் வினாவிரும்பினால் வினாவுங்கள்: திரும்பவும் வருங்குள்ளென்றான்.

அரபியாமைப்பற்றும் வாக்கியம். தேதானீயி யக யராகிய வழிப்போக்கரே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தற்குவீர்கள்.—தேமாதேசத்தாய் ரே, தாகமாயிருக்கிறவனுக்கு நீங்கள் தண்ணீரைக்கொண்டுவாருங்கள், தப்பியோடுகிறவர்க

(உக) அதி.யக.யக. (உடு) சங்.க.க. ஒசி.உ.உக. எபே.உ.ய.—(உய) அதி. க.) உ.இரா.ய.ய.எ. (உ) சக.யக.ச. க.சாமு.யக.உச. மீகா.க.அ.யக. (ச) உ.சாமு.ய.ச. எரே.யக.உ.உ.உச. மீகா.க.யக. (டு) உ.இரா.ய.ய.உ.க. (சு) எரே.ச.எ.ச.—(உக) அதி. க.) சக.க.யச. (உ) அதி.க.க.க. எரே.ச.க.க.ச. (ச) உபா.உ.அ.ச.எ. (டு) தானி.டு.டு. (அ) அபக.உ.க. (க) எரே.டு.க.அ. வெளி.யச.அ. அதி.ச.க.க. எரே.டு.ய.உ. (ய) எரே.டு.க.க.க. (யக) எரே.ச.க. உ.அ. க.நாளா.க.க.உ.

யெ னுக்கு முற்பட்டு அப்பத்தைக்கொடுங்கள்.—அ வர்கள் கட்கங்களுக்கும், உருவின கட்கத்திற் கும், நாணேற்றின வில்லுக்கும், யுத்தத்தின்கொ யெ டெமைக்குந் தப்பியோடினார்கள்.—ஆண்டவர் என்னைநோக்கி, ஒரு கூலிக்காரனுடைய வரு ஷத்தைப்போல, ஒரே வருஷத்துக்குள்ளே கே யெ தாரின் மகிமையெல்லாம் ஒழிந்துபோகும்.—கே தார்வயிசத்தாருக்குள் மீந்நிருக்கிற பராக்கிரம வில்வீரர் குறைந்துபோவார்களென்றார்: இஸர வேலின் தேவனாகிய யெகோவா இவ் வாக்கைச்சொன்னார்.

உ.உ. அதிகாரம்.

க. யெருஷலேமக்குவருந்துக்கமுரைத்தல்:யெ. சிப்னா விழுமென்றுணர்த்தல்: உய. இலீயகீம் உன்னதம்பெறுமெனத் தெரிவித்தல்.

தீரிசனப்பள்ளத்தைப்பற்றும் வாக்கியம். ஆரவா ரத்தால் நிறைந்தகலகம்பொருந்திய நகரமே, ஆ னந்தமுள்ளநகரமே, இப்பொழுதுஉன்னிலென் ன நடந்தது, உன்னிலவசிக்கிறசனங்களுள்ளலா உ ரும் வீடுகள்மேல் ஏறிப்போகிறதென்ன.—உன் மரித்தோர் கட்கத்தினால் மாண்டுபோகவில்லை, யுத்தத்தில் உயிர்விடவுமில்லையே.—உன்அதிபதி களனைவரும் ஏகமாயோடிப்போகிறார்கள், வில் வீரரால் கட்டப்படுகிறார்கள்: தூரத்தினின்று ஒ டிவந்து உன்னிடத்தில் அகப்பட்டயாவரும் ஏ கமாய்க் கட்டப்படுகிறார்கள்.—இதினிமித்தம் ம னங்கசந்து அழுவேன்; என் சனங்களின் குமா ரத்தி நாசமடைந்தான், என்னை ஆற்ற நினையாதி ருங்கள்; நீங்கள் என்னைநோக்காமல் விடுங்க டென்கிறேன்.—சேனாபதியும், யெகோவாவு மாகிய ஆண்டவரால், தரிசனப்பள்ளத்தில் கலகமும், மிதிப்பும், சஞ்சலமுமுள்ளநான் இது வே, மதில் இடிபடுகின்றது, அழகைச்சத்தம் ம ளைகள்மட்டுஞ் செல்லுகின்றது.—எலாம் அப்பு ருத்தாணியை யெடுத்துக்கொண்டு, மனுஷர் நிறைந்த இரதங்களோடும், குதிரைவீரரோடும்வரு கிறான்; கீர்கேடகத்தைவெளிப்படுத்துகிறான்.— அதியுத்தமமான உன் தாழ்ந்தபூமிகள் இரதங் களால் நிரப்பப்படும், குதிரைவீரர் வாசலையெ திர்த்து அணிவருக்கிறார்கள்.

அ அவன் யூதாவின்நகரநீக்குவான், அச்சமயத் திலே வனவீட்டுன்னும் ஆயுதசாலையை நோக்கி ளும்.—தாலீதின்நகரத்தில் இடிவுகள் அநேகம்இ ருப்பதைக்கண்டு, கீழ்க்குளத்தின்கீர்களைச்சேர்ந் து,—யெருஷலேமின்வீடுகளைத்தொகையிட்டு, ம திலைப்பெலப்படுத்துகிறதற்கு அந்த வீடுகளை இ டிகித்து,—பழைய அகழின் சலஞ் சேர்த்தக்கதாக இரண்டமதில்களுக்கும் இடையில் அகழையுண் டெண்ணுவிர்கள்: ஆனாலும் அதைச்செய்தவரை நீங்கள்நோக்கவில்லை, பூருவகாலத்தில் ஏற்படுத் துஉ தினவரை நீங்கள் மதிக்கவில்லை.—நீங்கள் அழ

வும், புலம்பவும், தலையைச்சிறைப்பிக்கவும், இ ராட்டு உடுக்கவும்வேண்டுமென்று, சேனாபதியும் யெகோவாவுமாகிய ஆண்டவர் அக்கா லத்தில் உங்களை அழைத்தும்,—நீங்கள் மகிழ்ச்சி யெ யடைந்து, களிகூர்ந்து, ஆடுமாடுகளை அடித்து, மாமிசத்தைப்பிசித்து, திராட்சரசத்தைக்குடித்து, நாளைக்குச்சாவோம்; ஆதலால் நாம் போசனபா னம்பண்ணுவோம் வாருங்களென்று சொல்லியி ருந்தீர்கள்.—மரணகாலபரியந்தம் உங்களுடைய யெ இரந்தக்குற்றம் சிவாரணம்போகாதேயென்று சேனாபதியும் யெகோவாவுமாகிய ஆண் டவர் சொல்லுகிறாரென்னும் இவ்வாக்கு என் செவிக்கேறும்படி சேனாபதியாகிய யெகோ வாவினால் தெரிவிக்கப்பட்டது.

நீ வீட்டிற்கு அதிகாரியாகிய வெப்புவென் யெ னும் பொக்கிஷகாரனிடத்தின்போய், உயரத் தில்தனக்கென்று ஒருபிரேதவறைதோண்டி, கன் மலையில் தனக்கென்று ஒருவாசல்தானத்தைவெ ட்டுகிறவன்போல,—உனக்கு நீ இங்கே பிரேதவ யெ றையைத்தோண்டும்படி உனக்கிங்கேயிருப்பதெ ன்ன; இங்கேஉனக்காரிருக்கிறார்கள்.—பார், யெ யெ கோவா உன்னைப்பலாங்காரமாய்ச் சிறைப்ப டுத்திக்கொண்டுபோவார், அவர்நிச்சமமாய்உன் னைமூடுவார்.—நிச்சமமாய் அவர் ஒரு உண்டை யெ யைப்போலச்சமுற்றிச்சமுற்றி, ஒரு விஸ்தாரதே சத்தில் உன்னைவீசியெவார்: நீ அங்கேசாவாய், உன்மகிமையின் இரதங்கள் அவ்விடத்தில் உன் ஆண்டவனுடையவீட்டுக்குஇலச்சையாகும்.— நான் உன்னை உன் நிலையினின்றுதூரத்திலிடுவே யெ ன், உன்னுடையஸ்தானத்தினின்று உன்னைவீழ்ந் துவெனென்று சொல்லென்பதாக, சேனாபதியும் யெகோவாவுமாகிய ஆண்டவர் சொல் லுகிறார்.

அக்காலத்திலே நான் இல்கியாவின் புத்திரா உய கிய இலீயகீமென்னும் எந்தாசனை அழைத்து, உன் அங்கியை அவனுக்குத்தரித்து, உன்கச்சி உக ளால் அவனைப்பலப்படுத்தி, உன் ஆளுகையை அவன்கையில் ஒப்பித்துவிடுவேன்: அவன்யெரு ஷலேமியருக்கும் யூதாவயிசத்தாருக்கும் பிதா வாயிருப்பான்.—தாலீதுடையவயிசத்தின்திறவு உ.உ கோலை அவன் தோளின்பேல்லைப்பேன்; அவன் திறப்பான், ஒருவனும்பூட்டமாட்டான்; அவன் பூட்டுவான், ஒருவனுந் திறக்கமாட்டான்.—பொறுப்பானவிடத்தில் ஆணிகடாவுகிறதுபோ உ.உ ல, நான் அவனை யறுதிப்படுத்துவேன்; அவன் தன்பிதாவயிசத்துக்கு மகிமைபொருந்திய ஒரு சிங்காசனம்போலிருப்பான்.—அவர்கள் அவன் உ.உ மேல் அவனுடைய பிதாவின் குடும்பத்திலே தோன்றும் மகிமையுள்ளபெரியோர் சிறியோர்க ளையும், பெரியபாத்திரங்கள்முதல் சிறியபாத்தி ரங்கள்மட்டுமுள்ள சகலபாத்திரங்களையுந்தங்கச்

(யெ) சங்.ா.உ.யெ.இ.—(உ.உ. அதி. க.) அதி.க.உ.யெ.க. (ச) எரே.ச.யெ.க. (இ) அதி.க.எ.க.புல.க.இ. (ஈ) எரே.ச.க. க.இ. (அ) க.இரா.எ.உ. (க) உ.இரா.உ.யெ.உ.யெ.(யெ)நிதி.க.யெ.க.(யெ)யோவே.க.யெ.க. எஸ்.ரு.க.க. மீகா.க.யெ.க.(யெ) க.கொரி.யெ.க.உ. (யெ)க.சா.மு.க.யெ.ச. எசேக்.உ.ச.யெ.க. (யெ) உ.இரா.யெ.க.எ. க.இரா.ச.க. (யெ) உ.சா.மு.யெ. யெ.அ. மத்.உ.எ.க.யெ.(யெ)எஸ்த.எ.அ. (உ.யெ) உ.இரா.யெ.யெ.அ. (உ.உ) யோபு.யெ.உ.யெ.ச. வெளி.க.எ.(உ.க)எஸ்.ரு.க.அ.

அ புன்னசகலரும் பெருமூச்சுவிடுகிறார்கள்.—மேளங்களின் ஆனந்தத்தொளி ஒழிந்தது, கனிகூருகிறவர்களுடையசத்தம் முடிந்தது,சரமண்டலக்களிப்புநின்றபோயிற்று.—பாட்டுப்பாடித்திராட்சரசசங்குடியார்கள்;மதுபானம்,அதைஉட்கொள்ளுகிறவர்களுக்குக் கசக்கும்.—பாழாய்ப்போனநகரம்மனுஷரில்லாமல்வெறுமையாய்ப்போயிற்று: ஒருவரும் பிரவேசியாதபடி வீடுகனெல்லாம்வக அடைபட்டிருக்கின்றன.—திராட்சரசத்துக் காகவீதிகளில்புலம்பலுண்டு; மகிழ்ச்சியெல்லாம் ஒழிந்துபோயிற்று,அக்களிப்புதேசத்தினின்று நீங்கிவிட்டது.—சங்காரமேகரத்தில்தங்கியிருக்கின்றது, வாசல்நாசமாகும்படிதகர்க்கப்படுகின்றது. ௨௩ தேவிருட்சத்தைஉதிர்க்கும்பொழுதும்,திராட்சப்பழங்கனையறுக்கும்பொழுதும்,கொஞ்சமீந்திருப்பதுபோல, தேசத்தினம்மதியில் சனங்களுக்கூள் சிலர் மீந்திருப்பார்கள்.—அவர்கள் சத்தமிட்டு யெகோவாவின் மகத்துவத்தினிமித்தம்பாடிச்சமுத்திரத்தினின்று ஆனந்தமுழக்கமிடுவார்கள்.—ஆதலால் நீங்கள் கீழ்த்தேசத்தினின்று யெகோவாவின் மகிமையைப்பிரகாசிக்கப்பண்ணுங்கள், சமுத்திரதீவுகளினின்று இஸரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தைத்துதியுங்கள். ௨௪ நீதிபரர் வாழ்த்தப்பட்டக்கடவர் என்னும்வாக்கியம் பூமியின் எல்லையிலேபாடக்கேட்டோம். தாழ்ச்சிப்படுகிறேன், தாழ்ச்சிப்படுகிறேன், ஐயோ, என்றேன்; கொள்ளைக்காரர்கொளையிடுகிறார்கள்; கொள்ளைக்காரர் அதிகமாய்க்கொள்ளையிடுகிறார்கள்.—தேசத்தானே, பயமும், குழியும், கண்ணியும் உனக்குநேரிடுகின்றன.—ஒருவன் பயத்தினிமித்தம் தப்பும்படி ஒடினால் குழியில்விழுவான்; குழியினின்று ஏறுகிறவன்கண்ணியில்அகப்படுவான்: உயரத்திலுள்ள மழைக்கன்கள்நிறக்கப்பட்டன, பூமியின்அஸ்திபாரங்கள்அதிறுகின்றன.—பூமி மிகவும் நொறுங்குகின்றது, பூமிமுழுவதும் இடிகின்றது, பூமி மிகவும் உய அசைந்து பெயருகின்றது.—பூமி வெறிகொண்டவனைப்போல மிகவுந் தமொறி ஒரு குடிசையைப்போலஅசைக்கப்படும்; அதின் அக்கிரமம் அதின்மேற்பாரமாயிருப்பதினால் அதுவீழும்; திரும்பவும் எழும்பாது.—அக்காலத்தில் யெகோவா உயர்ந்தசேனைகளை உயரத்திலும், தேசத்தின் இராசாக்களைத் தேசத்திலும் விசாரிப்பார்.—உட்குழியில் சேர்க்கப்பட்டு சிறைகளைப்போலச்சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள், நெடு ௨௬ நாள்சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள்.—சேனாபதியாகிய யெகோவா சீயோன்மலையிலும், யெருஷலேமிலும், தம்முடையமுதியோருக்கு

முன்பாக, மகத்துவமாய் இராச்சியபரிபாலனம்பண்ணும்பொழுது சந்திரன்கலங்கும், சூரியன் நாணமடையும்.

உடு. அதிகாரம்.

க.செயத்தினிமித்தம் யெகோவாவைத்துதித்தல்: சு. கிறிஸ்துவின் இராச்சியம்ஸ்தாபித்தல்: கூ. அவர்சனம்வாழ்வடைதல்.

யெகோவாவே, நீரே என் தேவன்; நீர் அற்புதங்களைச்செய்தபடியினால் நான் உமதுமேன்மையைப்பாராட்டுவேன்; உமது நாமத்தைக்கீர்த்தனம்பண்ணுவேன்; பூருவீகத்தில்நீர்செய்த ஆலோசனைகள் உறுதியுஞ் சத்தியமுமுன்ன.—நீர் நகரத்தை மோடாக்கி, அரணை நகரத்தைப்பாழ்ப்படுத்தினீர்; அந்நியர்களுடைய அரமனை நகரமாயிராமலும், நிறும்பவுங்கட்டப்படாமலுமிருக்கச்செய்தீர்.—அதினிமித்தம் பராகிரமசனங்கள் உம்மைக்கணம்பண்ணுவார்கள், பயங்கரசாதியாரின் நகரம் உமக்குப்பயப்படும்.—நீர் தரித்திரருக்குப் புகலிடமும், உபத்திரவப்படுத்திக்கற்றவர்களுக்குப் பெலமுமாயிருந்தீர்; பயங்கரமானவர்களுடைய உக்கிரம் மதில் மேல்வீழும் பெரிய மழையைப்போலிருக்கையில், நீர் பெருமழைக்கு அடைக்கலஸ்தானமாகவும்,வெயிலுக்கு நிழலாகவுமிருந்தீர்.—வறட்சியானதேசத்தின் உஷ்டணத்தைப்போல அந்நியருடைய கலகத்தைத் தணியப்பண்ணுவீர்; மேத்தின்நிழலினால் வெயில் தணிவதுபோலப் பயங்கரமானவர்களுடையலீம்புப்பாட்டுத்தாழ்த்தப்படும்.

சேனாபதியாகிய யெகோவா, இந்தமலையில் எல்லாச்சனங்களுக்கும்சவையுள்ளபொருளும், பழைய திராட்சரசமும், ஊனம்நிறைந்த நிணமுள்ள பதார்த்தமும், தெளிவிக்கப்பட்ட பழைய திராட்சரசமுமான ஒருவிருந்து ஆய்த்தப்படுத்துவார்.—சகலசனங்களின் முகத்தின்மேலுமுள்ள முக்காட்டையும் சரவதேசத்தார்மேலும் விரிக்கப்பட்ட மூடியையும் இந்தமலையின்மேல் நாசப்படுத்துவார்.—அவர்மரணத்தைச்செய்த்து விழுங்குவார்; ஆண்டவராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலுமுள்ள கண்ணீரைத்துடைப்பார்;பூமிமுழுதிலும் நின்று தமது சனங்களின் அவமானத்தை அகற்றுவார்: யெகோவாவே இவ்வாக்கைச்சொன்னார்.

அக்காலத்தில், பாருங்கள், இவரே நம்முடைய தேவன்; இவரை எதிர்பார்த்தோம், இவர் நம்மை இரட்சித்தார்: இவரே யெகோவா; இவரை எதிர்பார்த்தோம், இவர்செய்த இரட்சிப்பினால் மகிழ்ந்துகனிகூருவோமென்று சொல்லப்படும்.—யெகோவாவின் கை இந்தமலையில் தங்கும், வைக்கோல் எருக்களத்திலிமிதிக்கப்படு

(அ) ஏரே.எ.௩௪. ஏரே.௨௬.௧. ஏரே.௨௬.௨. ஏசேக்.௨௬.௨௬. ஒசி.௨.௨௬. வெளி.௨௨.௨௨. (யடு) மல்.க.௨௬. (யசு) ஏரே.௨.௨௬. (யஎ) க.இரா.௨௬.௨௬. ஏரே.௨௬.௨௬. ஆமோ.௨.௨௬. (யஅ) ஆதி.௨.௨௬. (யக) ஏரே.௨.௨௬. (௨௬) ஆதி.௨.௨௬. ஏசேக்.௨.௨௬. யோவே.௨.௨௬. வெளி.௨.௨௬. எபி.௨.௨௨.—(௨௬) ஆதி. க.) யாத்.௨.௨௬. எண். ௨௬.௨௬. ஏரே.௨.௨௬. (௨) வெளி.௨.௨௬. (சு) ஆதி.௨.௨௬. நீதி.௨.௨௬. மத்.௨.௨௬. தானி.௨.௨௬. மத்.௨.௨௬. (எ) உகொரி.௨.௨௬. எபே.௨.௨௬. (அ) ஒசி.௨.௨௬. க.கொரி.௨.௨௬. வெளி.௨.௨.௨௬. வெளி.௨.௨.௨௬. (க) ஆதி.௨.௨௬. தீத்.௨.௨௬.

கிததுபோல,மோவாபுஅவர்கீழ்மிதிக்கப்படும்.—
1. கீந்துகிறவன் கீந்தத் தன்கைகளை விரிப்பதுபோ
ல அவர்தமதுகைகளை அவர்களுக்குள்ளேவிடுத்து
அவர்களுடையபெருமையையும் அவர்களுடைய
யகைகளின் கொள்ளைப் பொருளையுந் தாழ்த்து
யெ வார்.—அவர் உன்மதில்களின் உயர்ந்த அரணைத்தா
ழ்த்தித் தானாகியதரையில் கிடக்கப்பண்ணுவார்.

உசு. அதிகாரம்.

க. சத்துருக்களைத் தண்டித்தினிமித்தந் தேவ
னைத்துதித்தல்: ௨௨. அவர்தமதுசனங்களுக்குத்த
யைசெய்தல்: ௨௩. தேவனை எதிர்பார்க்கவல்ல.

அக்காலத்தில் யூதாதேசத்துச்சனங்கள் பாட்டா
க, வலியநகரம் நமக்குண்டு; அதற்குமதிலும் அர
ணுமாக இரட்சிப்பை ஏற்படுத்துவார்.—சத்தியத்
தைக்கைக்கொள்ளுகிற நீதியுள்ளசனங்கள் பிர
வேசிக்கும்படி நீங்கள் வாசலைத்திறவுங்கள்.—ஸ்தி
ரப்பட்டமனதையுடையவன் உம்மேல் நம்பிக்
கையாயிருக்கிறபடியால், சம்பூரணசமாதானத்
துடன் காத்துக்கொள்வீர்.—யாவென்னும் யெ
கோவா சித்தியகன்மலை; ஆதலால் நீங்கள் சதா
காலங்களிலும் யெகோவா விடத்தில் நம்பிக்
கையாயிருங்கள்.

உயரத்தில் வாசமாயிருக்கிறவர்களை அவர் கீ
ழேதள்ளினார்; உயர்ந்த நகரத்தைத் தாழ்த்தினார்;
அவர் அதைத்தரைமட்டுந்தாழ்த்தி, அது தாளிலி
ருக்கும்படிசெய்தார்.—கால் அதைமிகிக்கும், த
ரித்திரருடைய காலும் திக்கற்றவர்களின் அடி
யுமே மி தி க் கு ம்.—நீதிமானுடையபாதை மிக
வும்கேர்மை: கேர்மையுள்ளவராகிய நீர், நீதிமானு
டையபாதையைச் சமமாக்குகிறீர்.—யெகோ
வாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புக்களின்வ
ழியில் உம்மை எதிர்பார்த்தோம்; உமதுநாமத்
தைக்குறித்து உம்மைச்சிந்தித்துக்கொண்டிருப்ப
து எங்கள்மனோவாளுகை.—இராக்காலத்தில் நான்
மனதுடன் உம்மை அவாவினேன்; என் அந்த
ரங்கமான ஆவியினால் நான் அதிகாலையிலும் உம்
மைத்தேடுகிறேன்: உம்முடைய நியாயத்தீர்ப்புக்
கந்தேசத்தில் வெளிப்படுபொழுது உலகவாசி
கன் நீதியில்பயிற்சிகொள்வார்கள்.—துன்மார்க்க
னுக்குத்தயைசெய்தாலும் அவன் நீதியைப்பயின்
றுகொள்ளான்: நேர்மைபொருந்தியதேசத்திலும்
அநியாயஞ்செய்வான், அவன் யெகோவா
வின் மகிமையைக்கண்ணோக்கமாட்டான்.—யெ
கோவாவே, உம்முடையகைஒங்கியிருக்கின்
றது, அவர்கள் அதைக்காண்கிறதில்லை; ஆனாலும்
உம்முடையசனங்களுக்காக நீர் கொண்ட அன்
பின்னகக்கத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்: அ
க்கினி உம்முடைய சத்துருக்களைப்படுத்தும்.
௨௨ யெகோவாவே, நீர் எங்கள் நிமித்தம் எங்
களுடைய கிரியைகளைல்லாவற்றையுஞ் செய்

தீர்: எங்கள் நிமித்தம் நீரேசமாதானசெனக்கியத்
தை ஏற்படுத்துவீர்.—எங்கள் தேவனாகிய யெய்கு
கோவாவே, உம்மையன்றி வேறு தேவர்கள்
எங்கள்மேல் அரசாண்டார்கள்: இனிநாங்கள் உம்
மைமாத்திரஞ் சார்ந்து உமது நாமத்தைக் கீர்த்த
னம்பண்ணுவோம்.—அவர்களோ மரித்தார்கள், யெ
சிலிக்கமாட்டார்கள்; இறந்துபோனார்கள், எழுந்
திருக்கமாட்டார்கள்: ஆதலால் நீர் அவர்களை வி
சாரித்து அவர்களைச்சுக்கரித்தீர், அவர்களுடைய
பேரும் ஒழியப்பண்ணினீர்.—யெகோவாவே, நீர்
இந்தத் தேசத்தாரை வருத்திக்கப்பண்
னினீர்: நீர் இந்தச்சாதியைப் பெருகப்பண்ணி
மகிமையிற் சிறந்தீர்: தேசத்தின் எல்லா எல்லா
வற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளிவைத்தீர்.—
யெகோவாவே, ஆபத்துக்காலத்தில் அவர் யெ
கன் உம்மைத்தேடினார்கள், உம்முடைய தண்ட
னை தங்கள்மேல் வந்தபொழுது உம்மையிலவும்
பிரார்த்தித்தார்கள்.—பிரசவிக்குங் காலம்வரும் யெ
பொழுது கருப்பவதி வாதைப்படுத்தித் தன்வேத
னைகளினால் அலறுவாளே; யெகோவாவே, நான்
நாங்களும், உமதுசமுதத்துக்குத்தாரமாய் நிற்கையி
ல், அப்படியிருந்தோம்.—நாங்கள் கருப்பவ யெ
திகளாகி வாதைப்பட்டோம், வாயுவைமாத்திரம்
பிரசவித்தோம்; தேசத்தில்தான் எங்கள் ஒரு இரட்
சிப்பையுஞ் சித்திக்கப்பண்ணவில்லை; உலகவா
சிகள் விழவுமில்லை.—உமது மரித்தோர் உயிர்த்
தெழும்புவார்கள், அவர்கள் பிரேதங்கள் எழும்
பும். தாளில்வாசமாயிருக்கிறவர்களே, விழித்துக்
கனிகுருங்கள்: உம்முடையபனி விடியற்காலத்
தின் பனியைப்போலிருக்கின்றது, பூமி மரித்
தோரை அகற்றிவிடுமென்று பாடினார்கள்.

என் சனங்களே, வாருங்கள், உங்கள் அந்த உயி
ரங்க அறைகளிற் பிரவேசியுங்கள், உங்கள் கத
வுகளைப்பூட்டி, கோபம் அகன்றுபோகும்வரைக்
குங்கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்ளுங்கள்.—
பாருங்கள், யெகோவா, பூலோகவாசிகளின் உச
பாவத்துக்கேற்ற அவர்களைத்தண்டிக்கும்படி தம
துஸ்தானத்தினின்றே புறப்பட்டுவருகிறார்: பூமி
தன்னிலுள்ள இரத்தத்தைவெளிப்படுத்தும், அது
தன்னிடத்தில் கொலை செய்யப்பட்டவர்களை இ
னிமூடாது.

௨௭. அதிகாரம்.

க. தேவன் தமது திராட்சத்தோட்டத்தைக் காத்த
தல்: ௭. அவர்செய்யுந் தண்டனையின் அபிப்பி
ராயங்காட்டல்: ௨௨. அவர் இராச்சியம் வர்த்
தித்தல்.

அக்காலத்தில் யெகோவா, நன்றாய் துவை
கயவிட்டபடி, பெரியதும், வலியுதமானகட்
கத்தினால் விவியாதனென்னும் வக்கிரசருப்பத்
தை, விவியாதனென்னும் சருப்பத்தையே தன்

(௨௨) அதி. உசு. ௨.—(உசு. அதி. க.) அதி. ௨. ௨. அதி. ௧. ௨. ௨. (க) அதி. ௧. ௨. ௨. (ச) அதி. ௧. ௨. ௨. உபா. ௧. ௨. ௨. (எ) சங். ௧. ௨. ௨. (அ) அதி. ௧. ௨. ௨. (க) சங். ௧. ௨. ௨. உன். ௧. ௧. (ய) பிர. ௨. ௨. ரோ. ௨. ௨. (௨) யோபு. ௧. ௨. ௨. சங். ௨. ௨. (௩) உ. நானா. ௨. ௨. ௨. ஒசி. ௧. ௨. ௨. (௪) யோவா. ௨. ௨. ௨. (௫) சங். ௨. ௨. ௨. (௬) எசே. ௧. ௨. ௨. தானி. ௨. ௨. ௨. (௭) யாத். ௨. ௨. ௨. ௨. ௨. சங். ௧. ௨. ௨. அதி. ௧. ௨. ௨. ௨. கொரி. ௧. ௨. ௨. மீகா. ௧. ௧. ௨. நியா. ௨. ௨. ௨.—(௨௭. அதி. க.) அதி. ௧. ௨. ௨. எசே. ௨. ௨. ௨.

டிப்பார்; சமுத்திரத்திலுள்ளதுஷ்டயிருகத்தைக் கொல்லுவார்.—அக்காலத்தில் சிவந்த ரசந்தரும் திராட்சத்தோட்டத்தைக்குறித்து நீங்கள் பாட்டுப்பாடுங்கள்.—யெ கோவா வாகிய நான் அதைக்காத்துக் கொள்ளுகிறேன்; நிமிஷந்தோறும் அதற்குநீர்ப்பாயச்சுவேன்: ஒரு வரும் அதைச்சேதப்படுத்தாதபடி நான் அதை இரவும்பகலும் காத்துக்கொள்ளுவேன்.—குரோதம் என்னிடத்தில்லை: யுத்தத்தில் எனக்குவிரோதமாகமுட்செடியையும் நெரிஞ்சிலையுஞ்சேர்ப்பவனார்; நான் அவைகளின்மேற்பாய்ந்து ஏகமாய்த்தகிப்பேன்.—அப்படிவராதபடி என்னிடத்தில் அடைக்கலம்புருவது நலம், என்னுடன்சமாதானமாகக்கடவன்; அவன் என்னுடன் சமாதானமாயிருப்பானே.—யாக்கோபிலைவருபவர்களைவேருன்றச்செய்வார்: இலரவேல் பூத்துக் காய்த்து உலகத்தைக்கணிகளால் நிரப்புவான்.

அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல அவனையும் அடித்தாரா; அவனால்கொலையுண்டவர்களைப்போல அவனுங் கொலையுண்டானா.—நீர் இவனை அணுப்புகையில் அளவாகவழக்காடினீர்: கீழ்காற்றடிக்கும் நாளில் தமது கடுங்காற்றினால் தூரப்படுத்தினார்.—இதிலால் யாக்கோபின் அக்கிரமம் நிவாரணமாயிற்று; அவன், விக்கிரகவேதிகையின் கற்களெல்லாவற்றையும் நொறுக்கப்பட்ட சுண்ணாம்புக் கற்களைப்போலாக்கும் பொழுது, சோலைகளுஞ்சூரியவிக்கிரகங்களும் நிற்கமாட்டாது; அவன் பாவம் நீங்குவதே அவனுக்குக் கிடைக்கும்பலன்.—அரணை நகரம்வந்தாரத்தைப்போலமனுஷரில்லாமல் அவாந்தரமாகவெறுமையாயிருக்கும்: கன்று அங்கேமேய்ந்து படுத்துக்கொள்ளும், அதின் மரத்தின்தழைக்கனையும்.—கொட்புக்கள் உலரும்பொழுதுஒடிந்துபோய்: ஸ்திரிகளவந்து அவைகளைச் சட்டெரித்தார்கள்: அவர்கள் சற்றாயினும் புத்திமாண்களல்ல; ஆதலால் அவர்களுடைய சிருஷ்டிகர்த்தாலும் அவர்கள்மேலிரங்கார்: அவர்களைஉருவாக்கினவரும் அவர்களுக்குத்தயைசெய்யார்.

உஅ அக்காலத்தில் யெ கோவா நதியின் நீர்க்கால் தொடங்கி எகிப்தின் நதிவரைக்கும் உதிர அடிப்பார்; இலரவேல்சந்ததியாரே, நீங்கள் ஒவ்வொருவராகச் சேர்க்கப்படுவீர்கள்.—அக்காலத்தில் பெரியஎக்காளம் ஊதப்படும், அஹூரியதேசத்தில் சாவாமல் தப்பினவர்களும், எகிப்து தேசத்தில் தூரத்திலிடப்பட்டவர்களும் வந்து, யெருஷலேமியிலே பரிசுத்தமலையில் யெ கோவாவின் சமுதத்தில் நமஸ்காரம் பண்ணுவார்கள்.

உஅ. அதிகாரம்.

க. இலரவேலருக்கு வருந்தண்டனை உரைத்தல்: சனங்களம்மயக்கமடைதல்: யசு.மெய் அஸ்திபா

ரம்போடல்: உசு. ஆராய்தல் கடமையெனக் காட்டல்.

ஐயோ, எப்ராயீயின் வெறியருடைய அகக்கார ககிரீடமே, மதுபானத்தினால்மயக்கமடைந்தவர்களுக்குரிய செழிப்பான தாழ்ந்த பூமியின் கொடுமுடிமேவிடப்பட்ட மகிமைபொருந்தியஅழகுள்ள புஷ்பம் வாடிப்போமே.—பாருங்கள், ஆண்டவர் வசத்திலுள்ள திராணியும் அதிபலமுமுடைய ஒருவன் கன்மழைபோலவும், நாசப்படுத்தும் பெருங்காற்றைப்போலவும், புரண்டவருகிற பெரியவெள்ளத்தைப்போலவும் வந்து, கையினால் அதைத்தரையில் விழுத்துவான்.—எப்ராயீயின் வெறியருடைய அகக்கார கிரீடம் காலால் உழக்கப்படும்.—உஷ்டணகாலத்தக்குமுன்னே முற்றிய கனியை மனுஷர்கண்டுபிடித்து, கையிலகப்பட்டமாதிரத்தில் விழுங்கிவிடுவார்கள்; செழிப்பான தாழ்ந்த பூமியின் கொடுமுடிமேலுள்ள மகிமைபொருந்திய வாடிப்போகத்தக்க புஷ்பமும் அப்படியேயிருக்கும்.

அக்காலத்தில்சேனாபதியாகிய யெ கோவா, தம்முடைய சனங்களில் மீந்திருப்பவர்களுக்குச் செளந்தரியமுள்ளமுடியும் மகிமைபொருந்திய கிரீடமுமாயிருப்பார்.—நியாமம் விசாரிக்கும்படி வீற்றிருப்பவர்களுக்கு நியாயத்தின் ஆவியும், வாசல்வரைக்கும் யுத்தத்தைத் திருப்புகிறவர்களுக்குப்பலமுமாயிருப்பார்.

ஆனாலும் இவர்களுள் திராட்சரசத்தினால் மயங்கி, மதுவினால் வழுவீப்போனார்கள்; ஆசாரியனுந் தீர்க்கதரிசியும் மதுவில் மயங்கியிருக்கிறார்கள், அவர்கள் திராட்சரசத்தில் அமிழ்ந்து, மதுவினால் வழுவீப்போனார்கள். தீர்க்கதரிசனத்தில் மோசப்படுகிறார்கள், நியாயவிசாரணையில் இடறுகிறார்கள்.—போசன் பீடக்களெல்லாம் வாந்தியினாலும் அழுக்கினாலும் புத்திருக்கின்றன, சுத்தமான இடமில்லை.

அவர் யாருக்கு ஞானத்தை உணர்த்துவார்; யாருக்குப் புத்திகொடுப்பார்; முலைமறந்த பாலகருக்கா, ஸ்தனத்தை நீங்கினவர்களுக்கா.—கட்டளையின்மேல்கட்டளை, கட்டளையின்மேல்கட்டளை; பிரமாணத்தின்மேல் பிரமாணம், பிரமாணத்தின்மேல் பிரமாணம்; இங்கே சொற்பம், அங்கே சொற்பம்:—கொன்னை உதடுகளினாலும் வேறு பாவைகளினாலும் இந்தச்சனங்களுடன் பேசுவார்.—அவர் அவர்களைநோக்கி, இதுவே இளைப்பாறுதல், இளைத்தவர்களை ஆற்றுகள்; இதுவே சாந்தமென்றுசொல்லியும் அவர்களுக்குக் கேட்கமனதில்லை.—இதினியித்தம் யெ கோவாவின் வாக்கு, அவர்களுக்குக்கட்டளையின்மேல்கட்டளையும், கட்டளையின்மேல்கட்டளையும், பிரமாணத்தின்மேற் பிரமாணமும், பிரமாணத்தின்

(உ) அதி.டு.க. சங்.அய்.அ. ஏரே.உ.உ.க. (க) சங்.ாஉ.ச.அ. (ச) உ.சா.மு.உ.க.சு. (இ) அதி.உ.இ.ச. யோபு.உ.உ.உ.க. (ஈ) அதி.க.எ.க.யு. ஒசி.ய.ச.இ.சு. (அ) யோபு.உ.க.சு. ஏரே.ய்.உ.ச. க.கொரி.ய்.யு.க. சங்.எ.அ.க.அ. (ய) உ.பா.க.உ.ய்.அ.ஏ. ஏரே.அ.எ. (யு) மத்.உ.ச.க.க. வெளி.ய.க.யு.இ.—(உஅ. அதி. உ.) அதி.க.யு.க.யு. எசேக்.யு.க.யு. (க) வச.க. (ச) வச.க. (எ) நீதி.உ.ய்.க. ஒசி.ச.யு.க. அதி.டு.க.ய்.யு.உ. (க) ஏரே.க.யு. (ய) க.கொரி.ய.ச.உ.க.

மேற் பிரமாணமும், இங்கே சொற்பமும், அங்கே சொற்பமுமாயிருக்கும்; அதினால் அவர்கள் மல்லாக்கவிழுந்து, நொறுங்கி, கண்ணியில் அகப்பட்டுப் பிடிக்கப்படுவார்கள்.

யச ஆதலால் நிந்தனைக்காரரே, யெருஷலேமில் இந்தச் சனங்களை ஆண்டெருகிறவர்களே, யெருஷலேமில் வாக்கைக் கேளுங்கள்.—நீங்கள், நாங்கள் மரணத்தோடே உடன்படிக்கையையும், பாதாளத்தோடே பொருத்தத்தையும் பண்ணினோம்; நாங்கள் பொய்யையே புகலிடமாய்க் கொண்டோம், கபடத்தில் மறைந்தோம்; ஆதலால் புரளும்வாதை இவ்விடத்தின்வழியாய்வரும்பொழுது எங்களை அணுகாதென்றீர்களே:

யச ஆதலால் ஆண்டவராகிய யெருஷலேமில் இவ்வாக்கைச் சொல்லுகிறார்: பாருங்கள், நான் அஸ்திபாரத்தினியித்தம் ஒருகல்லை, பரீட்சிக்கப்பட்டதும், கோடிக்கேற்றதும், மிகுந்தவிலையுள்ளதமாகிய கல்லை உறுதியான அஸ்திபாரமாகச் சீயோனிலேஸ்தாபிப்பேன்: விசுவாசிக்கிறவன் யெருஷலேமில் இலக்கைப்படான்.—நான் நியாயத்தை தூவினாலும் நீதியைத் தூக்குவானாலும் அளந்தேற்படுத்தவேன்: கண்மறை பொய்யென்னும் புகலிடத்தை அழித்துவிடும், சலங்கன் ஒளிப்பிடத்தை அழித்துவிடும்.

யச நீங்கள் மரணத்தோடே செய்த உடன்படிக்கை மீறப்படும், நீங்கள் பாதாளத்தோடே செய்த பொருத்தம் நிலப்படாது; புரளும்வாதை கடந்து போகும்பொழுது நீங்கள் அதினால் யிதிக்கப்படுவீர்கள்.—அது புறப்பட்டமாதிரித்தில் உங்களைப் பிடிக்கும்; விடியற்காலந்தோறும் இரவும் பகலும் கடந்துபோகும்; அதைத்தொட்டுப் பிறகு குஞ்செய்திகேட்பதே கிலேசம்.—கால்நீட்டுகிற தற்குக் கட்டிலின்நீளம்போதாது: போர்க்கிறதற்குப் போர்வையின் அகலம்போதாது.—அவர்தமக்குரிய கிரியையாகிய அபூருவமான கிரியையை யெசெய்யவந்தும், அவர் தமக்குரிய கிரியையாகிய யெசெய்து அபூருவமான கிரியையையே நிறைவேற்றுவதற்கும்,—யெருஷலேமில் எழுந்ததுபோல எழுந்திருப்பார்; கியோனின்தாழ்ந்தபூமியிலுண்டானதுபோலக் கோபக் கொள்வார்; தேசமுழுவதையுக்குறித்து நியமிக்கப்பட்ட சங்காரத்தின் சத்தத்தை, சேனாபதியும் ஆண்டவருமாகிய யெருஷலேமில் கேள்விப்பட்டேன்: இனி நிந்தனை செய்யாதிருங்கள், நிந்தித்தால் உங்கள் பந்தங்கள் உறுதியாக்கப்படும்.

உக நீங்கள் செல்கொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; சிந்தித்து என் வாக்கைக் கேளுங்கள்.—வேளாளன் விதைக்கும்படி நாடோறும் உழுது, தன் நிலத்தைக் கொத்திப் பரம்படிப்பானா.—அவன் அதைச் சமமாகினைபின், அதற்கேற்ற இடம்பார்த்து உழுந்தைவிதைத்து, சேகத்தைத் தூவி, முத்த

றமான கோதுமையையும், நல்லசாதியானவாற் கோதுமையையும், கம்பையும் விதைப்பானல்லவா.—அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் புகழ்போதித்து, அவனுக்கு ணர்த்துகிறார்.—உழுந்து எயர்ந்திரத்தினால் போரடிக்கப்பட்டமாத் தாது, சேகத்தின்மேல் உருள்சுற்றப்பட்டமாத் தாது; உழுந்துகொலினாலும் சேகத் தண்டத்தினாலும் அடிக்கப்படும்.—அப்பத்துக்குத் தானியம் இடிக்கப் பட்டபடி; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்க மாட்டான், அவன் தன்னுருளையினால் நசுக்கவும், தன் குதிரைகளினால் நொறுக்கவும் மாட்டான்.—இதுவுஞ்சேனாபதியாகிய யெருஷலேமில் உக தில் தோன்றுகின்றது, அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செய்கையில் மகா நியுனர்.

உக. அதிகாரம்.

க. யெருஷலேமில் குவருந் தண்டினையுரைத்தல்: க. சனங்களின் அஞ்ஞானத்தைத் தெரிவித்தல்: யச. சனங்களின் தூக்கருமத்தைக் காட்டல்: யச. சன்மார்க்கர் வாழ்வடைதல்.

தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ, உனக்கு ஆபத்து நேரிடப்போகின்றது; நீங்கள் வருஷத்துக்கு வருஷம் அநேக உற்சவங்களை ஆசரித்துவந்தாலும்,—நான் அரியேலேக் கிலேசப்படுத்துவேன்; அதினால் புலம்பலுந் துக்கமுமுண்டாகும்: அது என்பார்வைக்கு அரியேலேயாகும்.—நான் உன்னைச் சூழப்பானாய் மிறங்கச் செய்வேன், மேட்டையுண்டு பண்ணி, உன்னைவளைத்து, உனக்கு விரோதமாகக் கொத்தனங்களைக்கட்டுவேன்.—அப்பொழுதே நீ தாழ்த்தப்பட்டத்தரையினின்றும் பேசுவாய், உன்பேச்சுத் தாழ்ந்ததாய்த் தாளினின்று மெல்லெனப்பறப்படும், பேய்வித்தைக்காரனுடைய சத்தம்போல உன்சத்தத் தாளினின்றும் கசுகுசென்று புறப்படும், தாளிற்றேன்றும் உன் குரல்மெல்லியதாயிருக்கும்.—உன் அந்நியரின்கூட்டஞ்சிறு தாளிப்போலிருக்கும், பயங்கரமானவர்களுடைய திரள்பறக்கும்புதரைப்போலிருக்கும்: இது ஒரு நிமிஷத்தில் சபுகியில் நடக்கும்.—இடியினாலும், பூமி அதிர்தலினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், சண்டமாருதத்தினாலும், பட்சிக்கிற அக்கினிச்சவாலையினாலும், சேனாபதியாகிய யெருஷலேமில் நீ தண்டிக்கப்படுவாய்.

அரியேலே எகிர்த்து யுத்தஞ்செய்கிற சகல சாதியாரின் திரளும், அதின்மேலும் அதின் அரண்மேலும் யுத்தஞ்செய்து அதைக்கிலேசப்படுத்தும் சமஸ்தரும், இராத்திரி சனத்தில்தோன்றுஞ் சொப்பனம்போலிருப்பார்கள்.—பசியுள்ளவன் சொப்பனத்தில் புகித்தாலும், விழித்தபின் திருத்தியில்லாதிருப்பான்: தாகங்கொண்டவன் சொப்பனத்தில் பாணம்பண்ணினாலும், விழித்த

(யச) ஆமோ.உச. (யச) ஆதி.சக.உச. சங்.ாய்.உ.உ. மத்.உக.சஉ. அப்.ச.யச. ரோ.க.கக. ரோ.ய.யச. எபே. உ.உ.ய. க.பே.தூரு.உ.ச.எ.அ. (யச) வச.யச. (உச) புல.க.கக. (உஉ) தாளி.க.உ.எ. உ.சாமு.இ.உ.ய.உ. யோச. ய.ய.ய.உ. (உக) ஏரே.க.உ.யச.—(உக. அதி. க.) எசேச.சக.யச.யச. உ.சாமு.இ.க. (இ) அதி.உச.இ. யோபு.உச. யச. அதி.க.ய.யச. (ச) அதி.உச.உ. (எ) அதி.க.எ.கச. யோபு.உ.ய.அ. (அ) சங்.எ.க.உ.ய.

பின் ஆயாசப்பட்டுப்பானத்தில் மனோவாஞ்சையுள்ளவனாவான்: சீயோன்மலையை எதிர்த்து யுத்தஞ்செய்யுஞ்சமஸ்தசாதியாருக்கும் அப்படியே நடக்கும்.

க தரித்துநின்ற ஆச்சரியப்படுங்கள்; ஒருவரை ஒருவர் பார்த்து அலறுங்கள்: அவர்கள் வெறியாயிருக்கிறார்கள், திராட்சரசத்தினுல்ல: அவர்கள் தமொறுகிறார்கள், மதுவினுல்ல. - யெகோவா உங்களுக்குக் கணநித்திரையயக்கத்தை வருவித்தார், அவர் உங்கள் கண்களைக்கட்டினார்: தீர்க்கதரிசிகளையும் தரிசிக்கிற உங்கள் தலைவரையும் மூடினார். — ஆதலால் தரிசனங்களெல்லாம் உங்களுக்கு முத்திரையிடப்பட்ட புத்தகத்தின் வாக்கியங்களப்போலிருக்கின்றன, வாசிக்கவல்லவனெருவனிடத்தில் அதைக்கொடுத்து நீ இதை வாசியென்றால், அவன் இதுமுத்திரைஇடப்பட்டிருக்கிறதினான் முடியாதென்பான். - வாசிக்கத்தெரியாதவனிடத்தில் புத்தகத்தைக்கொடுத்து நீ இதை வாசியென்றால், எனக்கு எழுத்துத் தெரியாதென்பானென்றார்.

க ஆண்டவர், இந்தச்சனங்கள் தங்கள் வாயினுள்ளென்னிடத்திற்சேருகிறார்கள், தங்கள் உதடுகளினால் எண்ணக்கனம்பண்ணுகிறார்கள், அவர்களுடைய இருதயமோ எனக்குத்தாரமாயிருக்கின்றது. என்னைப்பற்றும் அவர்கள் பயம் மறுஷருடைய கற்பித்தினுல்போதிக்கப்படுகின்றது. -

ச ஆனபடியால் பாருங்கள், நான் திரும்பவும் அற்புதமும் ஆச்சரியமுமாக இந்தச்சனங்களுக்குள் அபூருவமான கிரியையைச்செய்வேன்: அவர்களிலுள்ள ஞானிகளின் ஞானங்கெட்டு, அவர்களிலுள்ள புத்திமன்களின் புத்தி ஒழிந்துபோகும். - ஐயோ, தங்கள் ஆலோசனையை யெகோவாவுக்கு மறைக்கும்படி மறைவிடங்களில் ஒளித்து, அந்தகாரத்தில் தங்கள் கிரியைகளைநடப்பித்து, நம்மைக்காண்கிறவர்கள் யாவர், நம்மை அறிகிறவர்கள் யாவரென்கிறவர்களுக்கு ஆபத்து

வரும். — ஆ, நீங்கள் எவ்வளவுமாறுபாடுள்ளவர்கள், குயவன்களிமண்போல் எண்ணப்படலாமா: சிருஷ்டிக்கப்பட்ட வஸ்து சிருஷ்டிக்காதவை நோக்கி, நீர் என்னைச் சிருஷ்டிக்கவில்லையென்று சொல்லலாமா; உருவாக்கப்பட்டவஸ்து தன்னை உருவாக்கினவரையேநோக்கி, உமக்குப் புத்தியில்லையென்று சொல்லலாமா. —

எ சொற்பகாலத்துக்குள்ளல்லவா விபானென் செய்ளிப்புள்ளவயலாகும், செய்ளிப்புள்ளவயல்காடாய் எண்ணப்படும்.

அ அக்காலத்தில்செவிட்புத்தகத்தின்வாக்கியங்களைக்கேட்பார்கள், இருளிலும் அந்தகாரத்திலு

மிருக்கையில் குருடருடைய கண்கள்காணும். — தாழ்ந்த சிந்தையுள்ளவர்கள் யெகோவாவிடமுல் வரும் ஆனந்தத்தில் அதிகரிப்பார்கள், மனிதருக்குள் தரித்திரர் இலரவேலின் பரிசுத்தரைச்சார்ந்து களிகூருவார்கள். - கொடியவன் அற்றுப் உயிபோவான், நிந்தனைக்காரன்சேதிக்கப்படுவான். - ஒருவாக்கினிமித்தம் ஒருவன்மேற் குற்றஞ்சமத் உகதி, நியாயவாசலில் கடிந்துகொள்பவனுக்காகக் கண்ணியை வைத்து, நிமித்தமில்லாமல் நீதிமானைவிலக்கி, இப்படிப்பாவஞ்செய்யவகைதேடுகிறயாவரும் சேதிக்கப்படுவார்களென்றார். - ஆபி உஉரகாமமிட்டருளிய யெகோவா, இனியாக் கோபுவிட்கப்படுவான், இனி அவன் முகம்வாடாது. — அவன் சந்ததியார் என்வகையின் கிரியை உகையைக்காணும்பொழுது தங்களுக்குள்ளெனுடைய நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள், யாக்கோபின்பரிசுத்தரைப்பரிசுத்தரென்று மதிப்பார்கள், இலரவேலின் தேவனுக்குப்பயப்படுவார்கள். - மனதிலே மருள்கொண்டவர்கள் புத்தி உசு தெளிநிற்குப்பார்கள், மொறுமொறுக்கிறவர்கள் போதகத்தையுட்கொள்வார்களென்று, யாக்கோபின் வமிசுத்தைக்குறித்துச்சொல்லுகிறார்.

௩௦. அதிகாரம்.

க. துணைக்காக எகிப்துக்குப் போனவர்களுக்கு வருந்தண்டனை யுரைத்தல்: அ. தேவனுடைய வாக்கை அவமதித்ததினாலுண்டாகும் நடத்தைக்காட்டல்: ஐ. தேவனுடைய அனுக்கிரகத்தை வருணித்தல்: உஎ. அஜூரிய இராசா நாசமடைதல்.

ஐயோ, பாவத்துடன்பாவத்தைச்சேர்க்கும்படி என்னையன்றி ஆலோசனைபண்ணி, என்ஆவியைவிட்டு உடன்படிக்கைகளைச்செய்து, — என்வாக்கைக்கேளாமல் பார்வோனுடைய பராத்திரமத்தினுல் பராக்கிரமம்பெறும்படி எகிப்துக்குப்போகப்பறப்பட்டு, எகிப்தின்நிழலில் ஒதுங்கிக்கட்டளைமீறுகிறவமிசுத்தாருக்கு ஆபத்துவருகென்று, யெகோவா சொல்லுகிறார். — பார்வோனின்

வல்லமை உங்களுக்கு வெட்கமாகும், எகிப்தின் நிழலில் ஒதுங்கியிருப்பது கலக்கமாகும். — அவர்கள் பிரபுகள் சோவானிலிருக்கிறார்கள், அவர்களுடையதானுபதிகள் ஆனேசைச்சேர்ந்தார்கள். — அவர்கள் சமஸ்தருந் தங்களுக்குத்துணையும் நன்மையுஞ்செய்யாமல், தங்களுக்குவெட்கமும் அவமானமுமாயிருந்த அப்பிரயோசனமான அந்தச்சனங்கள் நிமித்தம் விடக்கப்பட்டார்கள். — தென்சுநிலைக்குச்செல்லும் மிருகங்களைப்பற்றும் வாக்கியம்: தங்கள் கழுதைகளுடையமுதுகின்மேல் தங்கள் பொருள்களையும், ஒட்டகங்களுடையமு

(க) அகி.உஅ.ஏ.அ. அகி.௩க.உக.(ய)ரோ.யக.அ. அகி.௩.உ. ஏரே.உச.அ. க.சாமு.க.ய.(ய)அகி.அ.யசு. தானி.யஉ.ச.க. வெளி.௩.க—௩. (ய)எசே.௩.௩.௩. மத்.ய௩.எ.அ. மாந்.எ.எ.அ. கொலோ.உ.உ.உ. (ய)அபக.க. ௩. ஏரே.சக.எ. ஒப.அ. க.கொரி.க.யக. (ய)அகி.ச௩.க. ரோ.க.உ.ய. (ய)அகி.௩.உ.ய௩. (ய)அகி.௩.௩. (ய)அகி.௩.க.க. யாக்.உ.௩. (உ)அகி.உஅ.யசு.உ.உ. மீகா.உ.க. (உ)ஆமோ.௩.ய.ய.உ. நீதி.உஅ.உ.க. (உ)யோச.உச.க. (உ)அகி.ச௩.யக. அகி.௩.ய.உ.க. எபே.உ.ய. (உ)அகி.உஅ.எ.—(௩)அகி.க. அகி.உக.ய௩. உபா.உக.யக. (உ)எண்.உஎ.உக. யோச.க.யசு. க.இரா.உ.உ.எ. ஏரே.உக.உ. (௩)ஏரே.௩.௩.௩. (௩)ஏரே.உ.௩.௩. (௩)அகி.௩.௩.௩. ஒசி.அ.க. உபா.அ.ய௩.

துகின்மேல் தங்கள் பொக்கிஷங்களையும் ஏற்றிக் கொண்டு, ஆண்சிங்கமும், பெண்சிங்கமும், விரியன்பாம்பும், பறவைநாகமுந் தோற்றுவிக்குங்கிலேசமுந் துக்கமும் பொருந்திய தேசத்திலுள்ள அப்பிரயோசனமான சனங்களிடத்தில் போவார்கள். -எகிப்தின் உதவி மாயை, அதுவிருதா: அதினால் அதற்குச் சோம்பேறியாகிய இராகாப்பென்று பெயரிட்டேன்.

அ இப்பொழுது நீ போய், இனிஎன்றுஞ்சாட்சியாகும்படிக்கு அவர்களுக்கு முன்பாக அதை ஒருபலகையின்மேலெழுதி, ஒருபுத்தகத்திலும் வரை.—அவர்களுக்கட்டினாயிறுக சனங்கள், கன்னச்சந்தியார், யெகோவா அருளியவேதத்தைக்கடக்கமனயில்வாதசந்தியார்:—அவர்கள் தரிசிக்கிறவர்களைநோக்கி, தரிசிக்கவேண்டாமென்றும், தீர்க்கதரிசிகளிடத்தில் நீங்கள் சந்தியதீர்க்கதரிசனவாக்கியங்களை எங்களுக்குச் சொல்லாமல் இனியவாக்கியங்களைச் சொல்லுங்கள், மாயக யமானவைகளை உரையுங்கள்:—நீங்கள் வழியை விட்டுநீங்கி, பாதைக்குவிலகி, எங்கள் முன்னிராதபடி இலரவேலின் பரிசுத்தரைத் தூரப்படுத்துங்கென்றுச் சொல்லுகிறபடியால், இலரவேலின் பரிசுத்தர், நீங்கள் இந்தவாக்கை அவமகித்து, உபத்திரவத்தையும் மாறுபாட்டையும் நம்பி, அவைகளை யேசார்ந்துகொள்ளுகிறீர்கள்:—இதின்மித்தஞ்சடியியாய் ஒருநிமிஷத்தில் விழும்போகிற உயர்ந்து பிதுங்கினசவரின் வெடிப்புப்போல் இரந்தப்பாவம் உங்களுக்கு முடியும்.—குயவனுடையபாண்டத்தைச் சில்லப்பொல்லப்படுத்துவதுபோல் அதைத்தகர்ப்பார்; இரங்கார், நொறுக்காமல்விடார்: அடிப்பிலே நெருப்பெடுக்கிறதற்குக்குளத்திலே சலம் மொள்ளுகிறதற்கும் நொறுங்கினதுண்டுகளில் ஒரு ஓடாகிலும் அகப்படாதென்கிறார்.—நீங்கள் மணநீரும்பி அமைந்திருந்தால் இரட்டிக்கப்படுவீர்கள்; சாந்தத்தினாலும் விசுவாசத்தினாலும் பெறமுங்களுக்கண்டாகுமென்று இலரவேலரின் பரிசுத்தரும் ஆண்டவருமாகிய யெகோவா சொன்னார்.—நீங்களோ, அதற்கு இசையாமல், அப்படியல்ல; குதிரைகளின்மேலேறி ஒடிப்போவோமென்கிறீர்கள்; அப்படியே ஒடிப்போவீர்கள்: வேகமானவானங்களின்மேலேறிப் போவோமென்கிறீர்கள்; உங்களைத்தூர்த்துகிறவர்கள் வேகமாய்ச்செல்லுவார்கள்.—ஒருவன்பயமுறுத்த ஆயிரவர் ஒடுவீர்கள்; ஐந்துபேர்பயமுறுத்த நீங்கள் ஒடிப்போவீர்கள்: அப்பொழுது நீங்கள் மலையுச்சியின்மேல் ஒருகம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒருகொடியைப்போலவும் இருப்பீர்கள்.

யஅ ஆனாலும் யெகோவா உங்களுக்குத் தயை செய்யும்படி காத்திருப்பார், உங்களுக்கு அனுக்

கிரகஞ்செய்யும்படி எழுந்திருப்பார்: யெகோவாவே நீதியைச்செய்கிற தேவன்: அவரைக்காத்திருக்கிறவர்கள் யாவரும் வாழ்வுடையவர்கள்.—சீயோனைச்சேர்ந்தசனங்கள் யெருஷலேயில் வசிப்பார்கள்: நீங்கள் ஒருபொழுதும் அழமாட்டீர்கள்: நீங்கள் அலறாஞ் சத்தத்தைக்கேட்டவுடனே தயைசெய்வார்; அவர் அதைக்கேட்டபொழுது உத்தரம் அருளுவார்.—ஆண்டவர் உங்களுக்குத் துக்கத்தின்போசனமும் உபத்திரவத்தின்பானமுந்தந்தாலும், உங்கன்போதர்கள் இனி ஒருபொழுதும் மறைந்திருக்கமாட்டார்கள், உங்கள் கண்கள் உங்கள் போதகர்களைக்காணும்.—நீங்கள் வலப்புறத்திற்சாயும்பொழுதும் உக இடப்புறத்திற்சாயும்பொழுதும், வழி இதுவே, இதில்நடவுங்கொண்டு உங்களுக்குப்பின்னாலே சொல்லும் வாக்கை உங்கள் காதுக்கேட்கும்.—தொழிற்பட்ட உங்கள் விக்கிரகங்களின் வெள்உகளிப்போர்வைகளையும், வார்ப்பித்த உங்கள் விக்கிரகங்களின்பொன் ஆடையாபரணங்களையும் அசசியென்றெண்ணி, அசசியான வஸ்திரத்தைப்போலெறிந்துவிடுவீர்கள்; விலகிப்போங்கொண்டபீர்கள்.—அப்பொழுது அவர், நீங்கள் நிலத்தில்விதைக்குந்தானியத்துக்குமறையையும், பூயிலீனாவிக்கும் ஆகாரத்தைபுந்தருவார்; அதுபுஷ்படியும்பி குதியுமாயிருக்கும்: அக்காலத்தில் உங்கள் ஆடுமாடுகள்மேய்ச்சலுள்ள விஸ்தாரமான இடங்களில்மேயும்.—நிலத்தை உழுகிறமாடுகளும் கழுதை உசுகளும், முறத்தினாலும், தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட நல்லதானியங்களைத்தின்னும்.—கோபுரங்கள் விழுகிற மகாசங்கரதினத்தில் உஉடியர்ந்தமலைகொல்லாவற்றின்மேலும் உயர்ந்தமேடுகள் எல்லாவற்றின்மேலும் அருவிகளும் நீரோடைகளுமுண்டாகும்.—யெகோவாதம்மு உகடையசனங்களின் முறிந்த அவயவங்களைக்கட்டி, அவர்கன்பட்டகத்தைச்சொஸ்தப்படுத்தும் நாளில், சந்திரனுடைய ஒளி சூரியனுடைய ஒளியைப்போலிருக்கும், சூரியனுடைய ஒளி எழுபகவின் ஒளியைப்போல எழுமடங்காகும்.

பாருங்கள், யெகோவாவின் நாமந்தூர்த உளதில்நின்று வருகின்றது, அவருடைய குரோதம் மூளுகின்றது, அதின்சுவாலையிக்குவங்கொடியது: அவருடைய உதகைகள் கோபத்தினால் நிறைந்திருக்கின்றன, அவருடையநாவுப்பட்டிக்கும் அக்கினி.—அவருடையசவாசம் கரைபுரண்டுகழுத்தஅதும்ட்டும் பாய்கிற ஆற்றுக்குச்சமானம், அவர் அந்நியதேசத்தாரை நாசமென்றுச் சல்லடையில் அரிப்பார்: மோசப்படுத்துங்கலுவாளம்சனங்களின் வாயிலிருக்கும்.—உற்சவக் கொண்டாடும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப்பாட்டுப்பாடுவீர்கள்; இலரவேலின் கன்மலையாகிய யெ

(எ) எரே.கூ.எ. (அ) அபகூ.உ.உ. (க) உபா.கூ.உ.யி. (ய) எரே.யக.உக. ஆமோ.உ.யி. மீகா.உ.சு. க.இரா.உ.உ.யக. மீகா.உ.யக. (யக) சங்.சு.உ.க. அதி.உ.க.இ. (யச) சங்.உ.க. எரே.யக.யக. (யஇ) மத்.உ.க.கூ.எ. (யஎ) லேவி.உ.சு. அ. உபா.உ.அ.உ.இ. யோச.உ.க.யி. (யஅ) சங்.உ.யி.உ. நீதி.யக.உ.யி. எரே.யஎ.எ. (உய) க.இரா.உ.உ.எ. சங்.ா.உ.உ. சங்.எ.சு.க. ஆமோ.அ.யக. (உச) யோச.க.எ. (உஉ) உ.நானா.கூ.க. ஒசி.யி.ச.அ. (உக) மத்.சு.கூ.க. க.தீமோ.ச.அ. (உசு) அதி.சு.யி.உ.யி. (உஅ) உ.தெச.உ.அ. அதி.கூ.எ.உ.க. (உக) சங்.சு.உ.ச. உபா.கூ.உ.ச.

கோவாவின் மலைக்குப்போகும்படி நாயகசுரத்தோடே புறப்படும்பொழுதுமகிழ்ந்ததுபோல மகிழுமீர்கள்.—யெகோவா தமதுமகத்துவமுள்ள சாதத்ததைக் கேட்கப்பண்ணி, தமது உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கும் அக்கினிச்சுவாலையினாலும், வெள்ளம், சண்டமாருதம், கன்மழை இவைகளினாலும் தமதுகைஇறங்குவதைப் பிரத்தியட்சமாய்க் காட்டுவார்.—அப்பொழுது தண்டத்தினால் அடிக்கும் அடூரியன் யெகோவாவின் நாத்தத்தினால் அடிபட்டுவிழுவான்.—யெகோவா அவன்மேற்சுமத்தும் ஆக்கினைத்தண்டம்போகும் இடமெங்கும் மெளங்களும்வீண்களும் அதனுடன்போகும். கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ் செய்வார்.—தொப்பேதூருவகாலத்தில் ஏற்படுத்தப்பட்டது; இராசாவினிமித்தம் ஆயத்தப்படுத்தப்பட்டது; ஆழமும் விசாலமுமாகச்செய்தார்: வேகும்படி அக்கினியும் மிகுந்த விற்றமுண்டு; யெகோவாவின் சுவாசம், சொரிசிறகந்தம் போல் அதைக் கொளுத்தும்.

௩௧. அதிகாரம்.

க. எகிப்தியரை எதிர்பார்த்ததெனியித்தஞ் சணங்களைக்கண்டித்தல்: க. தேவனிடத்தில் திரும்பும்படி ஏவல். அடூரியர் நாசமடைதல்.

ஐயோ, துணையைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு இராவேலின் பரிசுத்தரை நோக்காமலும் யெகோவாவைச் சாராமலும் எகிப்துக்குச்சென்று, குதிரைகளை நம்பி, இரதங்கள் அநேகமாயிருப்பதினாலும் குதிரைவீரர் பராக்கிரமசாலிகளாயிருப்பதினாலும் அவைகளில் நம்பிக்கைவைப்பவர்களுக்கு ஆபத்துவரும்.—அவருஞ்ஞானமுள்ளவர், அவர்கள்மேல் தீமையை வருவிப்பார், அவர்தம்முடையவாக்குகளை விட்டுவிடாமல்தன்மர்க்கருடைய வமிசத்தக்கும், தூர்க்கிரியை செய்பவர்களுக்குத் துணைநிற்பவர்களுக்கு வி ரோதமாயெழுந்திருப்பார்.—எகிப்தியர் மனுஷர், தெய்வமல்ல; அவர்களுடைய குதிரைகள் மாமிசம், ஆவியல்ல. யெகோவா தமதுகையை நீட்டுவார், அப்பொழுது துணைநிற்பவன் இடறுவான், துணைபெற்றவன் விழுவான், அவர்களெல்லாரும் ஏகமாய் விழுவார்கள்.—யெகோவா என்னிடத்தில், சிங்கக்குட்டியுடன் சிங்கந்தன் இரையைப்பிடித்துக்கொள்சித்து, தனக்குவிரோதமாய் அழைக்கப்பட்டுவரும் மேய்ப்பர் கூட்டத்தின் சத்தத்தினால் பயப்படாமலும், அவர்களுடைய கூக்குரலினால் தாமதமாயிருக்கிறதபோல, சேனாபதியாகிய யெகோவா தமது குன்றாகிய சீயோன் மலைக்காக யுத்தஞ்செய்ய இறங்குவேனென்று சொன்னார்.—பறக்கிற பறவைகள் போல, சேனாபதியாகிய யெகோவா யெரு

ஷலேமைக்காத்து அதை விடுவிப்பார்; அதின்மேல் இரங்கி அதை இரட்சிப்பார். இராவேலின் வமிசத்தாரே, உங்களை முழுவதும் விடப்பட்டவரிடத்தில் நீங்கள் திரும்புகள்.—அந்நாளில் ஒவ்வொருவனும், நீங்கள் உங்கன் உங்கன் கைசெய்தபாவம் வருவிக்கும் தன் தன் வெள்ளிவிக்கிரகங்களையும், தன் தன் பொன்விக்கிரகங்களையும் வெறுத்து எறிந்து விடுவீர்கள். அப்பொழுது அடூரியன் கட்கத்தினால் விழுவான், அதுவீரனுடைய தல்ல; கட்கம் அவனைப் பட்சிக்கும், அது நீசனுடைய தல்ல: அவன் கட்கமுனையினின்றும் ஓடுவான், அவனுடைய வாலிபர் அடிமைகளை வாரிகள்.—அவன் பயத்தினாலே தன் கன் மலைக்கு அப்பாற் செல்லுவான், அவன் அதிபதிகள்கொடியைக்கண்டு நடுங்குவார்களென்று, சீயோனில் அக்கினியையும் யெருஷலேமில் சூனையை யுமுண்டாக்குகிற யெகோவா சொல்லுகிறார்.

௩௨. அதிகாரம்.

க. கிறிஸ்துவின் இராச்சியத்தைக் குறித்துத் தீர்க்கதரிசனமுரைத்தல்: க. தேசநதாழ்வடைந்தபின் வாழ்வடைதல்.

பாருங்கள், இராசனெருவன் நீதியோடே அரசாளுவான், பிரபுகளும் நியாயத்தோடே ஆளுகை செய்வார்கள்.—அந்தப்பருஷன் பெருங்காற்றில் மறைவிடமாகவும், பெருமழையிலே புகவிடமாகவும், வறண்ட ஸ்தானத்தில் நீர்க்கால்களாகவும், விடாய்த்தழ்மிக்குப்பெரிய கன்மலையின் கிழலாகவுமிருப்பான்.—காண்பவர்களுடைய கண்கள் இருளாகிடுக்கும், கேட்கிறவர்களுடைய காதுகள் உற்றுக்கேட்கும்.—பதறும் மனமுள்ளவர்கள் அறிவை யுணர்ந்து கொள்வார்கள், கொண்ணையருடைய நாவுத்தடையின்றித் தெளிவாய்ப்பேசும்.—நீசன் இனிமேன்மையானவனென்று மதிக்கப்படான், உலோபி இனி உதாரகுணனென்னும் பெயர்பெறான்.—மூர்க்கன் மூர்க்கமானதைப்பேசுவான், யெகோவாவைக் குறித்து விபரீதமாய்ப்பேசும்படிக்கும், பசியுள்ளவர்களுடைய ஆகாரத்தையும் தாகமுள்ளவர்களுடைய சலத்தையும் விலக்கும்படிக்கும், அவனுடைய மனங்கபடஞ்செய்து அவபத்தியானதை நடப்பிக்கும்.—உலோபியின் கருவிகளுந் தீயவைகள்: தரித்திரர் நியாயம்பேசும்பொழுது அவன்பொய்வாக்குகளினால் தாழ்ந்த சிந்தையுள்ளவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளைக்கருதுகிறான்.—உதாரகுணனென உதாரகிரியைகளைக்கருதுகிறான்; உதாரகிரியைகளினால் நிலைத்துமிருக்கிறான். சுகசீவிகளாகிய ஸ்திரிகளே, நீங்கள் எழுந்து என் வாக்குகளைக் கேளுங்கள்; விசாரமில்லாத குமாரத்திகளே, என் வாக்கியத்தைச் சிந்

(௩௧) அதி.௨௧.௧. (௩௧) அதி.௩௧.௧௧. அதி.௩.௨௪. (௩௨) அதி.௩௧.௩௩. (௩௩) ஏரே.௧.௧௧.—(௩௧. அதி. ௧.) அதி.௩௩.௨. எசே.௧.௩௧.௩௩. சங்.௨.௩.௧. அதி.௩௧.௧. தானி.௧.௩௧. ஒசி.௧.௧. (௨) என்.௨.௧.௩. (௩) சங்.௧.௧. ௩.௩. (௪) ஒசி.௩.௩. ஆமோ.௩.௩. அதி.௪.௨.௩. (௫) உபா.௩.௨.௩. சங்.௧.௧.௪. (௬) ஒசி.௧.௧. (௭) க.இரா. ௩.௨.௩. (௮) உ.இரா.௩.௧.௩.௧. (௯) அதி.௩.௧.௧. (௧௦) அதி.௩.௧. (௧௧) அதி.௧. (௧௨) அதி. ௧. (௧௩) சங்.௧.௩. (௧௪) ஏரே.௨.௧.௩. ஒசி.௩.௩. சக. ௧.௧. (௧௫) அதி.௨.௧.௩. (௧௬) ஆமோ.௧.௧.

வி தித்துக்கொள்ளுங்கள்.—விசாரயில்லாத ஸ்திரிகளே, நீங்கள் வருஷமுஞ் சிலநாள்களும் திகைப்பீர்கள்: திராட்சப்பலன் அற்றுப்போகும், பலனைச் சேர்க்குஞ் சமயம்வராது.—சுகசீவிகளாகிய ஸ்திரிகளே, நடுங்குங்கள்: விசாரயில்லாத ஸ்திரிகளே, திகையுங்கள்: உடையைக்களைந்து நிருவாணிகளாயிருங்கள், அரையில் இயெரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.—உத்தமவயல்களினியித்தமும், செழிப்புள்ள திராட்சக்கொடிகளினியித்தமும்மாற்படித்துப்புலம்புவார்கள்.—என்சனங்களுடைய நிலத்திலும், களிகூர்ந்த நகரத்திலுள்ள ஆனந்தம் நிறைந்த சுகலவீடுகளிலும் முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.—அரமனைகள் விடப்படும்; சனம் நிறைந்த நகரம் வெறுமையாகும்; துருக்கங்களுக்கோபுரங்களும் என்றும் காட்டுக்கழுதைகளுக்குக் களிக்குங் குகைகளும், மந்தைகளுக்கு மேய்ச்சல் ஸ்தானங்களும்மாகும்.—உன்னத்தினின்று ஆவி நம்மேல் ஊற்றப்பட்டபின்பு வனஞ் செழிப்புள்ள வயலாகும், செழிப்புள்ளவயல் சோலையாக எண்ணப்படும்.—வனத்தில் நியாயம்வாசமாயிருக்கும், நீதி செழிப்புள்ளவயலில் வாசம் பண்ணும்.—நீதியின்கிரியை சமாதானமேயாகும்; நீதியின்பலன் என்றுமுள்ள சாந்தமும் திடநம்பிக்கையுமே.—என்சனங்கள் சமாதானவாசஸ்தலங்களிலும், ஸ்திரமான்ஸ்தானங்களிலும், அமைதியான இடங்களிலும் வாசமாயிருப்பார்கள்.—யுக கண்மறை சொரியும்பொழுதுகாடுவிலும்; நகரஞ் சமூயியோடே தாழ்ந்துபோம்.—நீருள்ள சுகஸ்தானங்களிலும் விதைக்கிறவர்களும், மாட்டையுங் கழுதையையும் நடத்துகிறவர்களும் கிள்கள் வாழ்வுடையவர்கள்.

கூ. அதிகாரம்.

க. சத்தருவுக்குவருந் தண்டனைபுரைத்தல்: யகூ. நல்லோருக்குவரும் நன்மையைத்தெரிவித்தல். ஐயோ, கொள்ளையிடப்படாதிருந்தும் கொள்ளையிடுகிறவனும், வஞ்சிக்கப்படாதிருந்தும்வஞ்சிக்கிறவனுமாகிய உனக்கு ஆபத்துவரும்; நீ கொள்ளையிட்ட முடித்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ வஞ்சித்துமுடித்தபின்பு வஞ்சிக்கப்படுவாய்.—யெகோவாவே, எங்களுக்கு அருள்செய்யும்; உம்மை எதிர்பார்த்தோம்: விடியற்காலந்தோறும் அவர்களுக்குப்புயமும், ஆபத்துக்காலத்தில் எங்களுக்கு இரட்சிப்புமாயிரும்.—அமனியின்சத்தத்தினால் சனங்கள் அலைந்து ஓடுகிறார்கள்; நீர் எழுந்திருக்கும்பொழுது சாதியார் சிதறாடிக்கப்படுவார்கள்.—வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதபோல நீங்கள் கொள்ளையிட்டபொருள் சேர்க்கப்படும்: பச்சைப்புழு அங்குமிங்குந் தந்தித்திரிவதுபோல மனுஷர் அதின்மேற்

பாய்வார்கள்.—யெகோவா உன்னதமானவர்; அவர் உன்னதத்தில் வசிக்கிறார்: நியாயத்தினாலும் நீதியினாலும் சீயோனைப் பூரணப்படுத்துகிறார்.—நூனமும் அறிவுமாகிய பூரண இரட்சிப்பு உன் காலத்திற்குள்வரும்: யெகோவாவைப் பற்றும் பயம் உன் பொக்கிஷம்.—பாருங்கள், அவர்களுடைய பலவான்கள் வெளியே அலறுவார்கள்: சமாதானத்தின் தூதர் மணங்கசந்து அழுவார்கள்.—இராசலீதிகன் பாழாயின, வழிப்போக்கரில்லை: உடன்படிக்கையை மீறுகிறான், நகரங்களை அவமதிக்கிறான், எந்த மனுஷனையும் தியானம்.—தேசம்புலம்பிச் சேர்ந்துபோகின்றது: விபானேன் வெட்கப்பட்டு வாடிப்போகின்றது: ஷாரோன் வனத்தைப்போலாயிற்று; பாஷானுக் கர்மேலும் உதிர்ந்தன.—இப்பொழுதுநான் எழுந்திருப்பேன், இப்பொழுது உன்னைமேல்வென்; இப்பொழுது என்னைமேல்மணம்படுத்துவேன்.—நீங்கள் பதரைக் கருப்பந்தரித்துத் தானே ஈழுவீர்கள்: உங்கள் சுவாசம் உங்களைப்போல் உங்களைப்படுத்தும்.—சனங்கள் சண்ணம்புபோலச் சூடப்படுவார்கள்: வெட்டப்பட்ட முட்செடிகளைப்போல அக்கினியில்லத்திக்கப்படுவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.

தூரத்திலுள்ளவர்களே, நான் செய்ததைக்கேளுங்கள்; சமீபத்திலுள்ளவர்களே, நீங்கள் என்பராக்கிரமத்தை உணர்ந்துசொல்லுங்களென்று யெகோவா சொல்லுகிறார்.—சீயானிலுள்ள பாவிக்கள்பயப்படுகிறார்கள்; நடுக்கம் அவபந்தரைப்பிடிக்கின்றது. நம்மில், பட்சிக்கும் அக்கினியில் வசிக்கக்கூடியவன் யாவன்; நம்மில், நித்தியசவாலையில் தரிக்கவல்லவன் யாவன்.—நீதியாய் நடக்கிறவனும், உண்மை பேசுகிறவனும், இடுக்கத்தால்வரும் ஆதாயத்தை வெறுக்கிறவனும், பரிதானங்களைவாங்காதபடி தன் கையை உதறுகிறவனும், இரத்தஞ்சிந்துவதற்கு ஆலோசனைகளைக்கேளாதபடி தன் செவியை அடைக்கிறவனும், தீமையைக்காணாதபடி தன் கண்களை மூடுகிறவனுமாகிய இவனை உன்னதத்தில் வசிப்பான்.—கண்மலைகளிலுள்ள துருக்கம் அவனுக்குப் புகலிடமாகும்: நித்தமும் அவனுக்கு ஆகாரங்கொடுக்கப்படும்; அவனுக்கு வேண்டிய சலம் ஒருபொழுதும் அற்றுப்போகாது.—உன்கண்மையின்கள், அவர் சென்றநரியத்துடன் இராசாவையும், தூரத்திலுள்ள தேசத்தையுங்காணும்.—உன்மனஞ் சென்றபயங்கரத்தை நினைக்கும். எழுதுவோன் எங்கே, தண்டற்காரனென்கே, கோபுரங்களை எண்ணினவனென்கே.—அறிகிறதற்கரியகடினமாய்க் களைபாடையையும், புத்திக்கெட்டாத வாக்கியங்களையுமுடையசனங்களாகிய அந்தக்குரசனங்களை நீ இனிக்காணாய்.—நம்முடைய மகோற்ச உய

(யகூ) அதி.கூ.யகூ. ஓசி.கூ.க. (யச) அதி.உ.எ.ய. (யடு) யோவே.உ.உ.அ. அதி.கூ.டு.உ. (யஎ) யாக்.கூ.ய.அ. (யகூ) அதி.கூ.ய.கூ. சக.யகூ.உ. (உய) அதி.கூ.ய.உ.ச.—(கூ. அதி. க.) அதி.உ.க.உ. அபகூ.உ.அ. வெளிக்.யகூ.ய.(உ)அதி. உ.டு.க. (டு) சங்.கூ.எ.க. (எ) உ.இரா.ய.அ.ய.அ.கூ.எ. (அ) நியா.டு.க. உ.இரா.ய.அ.ய.ச.ய.எ. (க) அதி.உ.ச.ச. (ய) சங்.ய.உ.டு. (யக) சங்.எ.ய.ச. அதி.டு.கூ.ச. (யஉ) அதி.கூ.ய.அ. (யகூ) அதி.ச.கூ.க. (யடு) சங்.ய.டு.உ. (யஅ)க.கொரி. க.உ.ய. (யகூ) உ.இரா.ய.கூ.க.உ. உ.பா.உ.அ.ச.கூ.டு.ய. எ.ரே.டு.ய.டு. (உய) சங்.ச.அ.ய.உ. சங்.ச.கூ.டு.

வங்கள் பொருந்திய சீயோன் நகரத்தைப்பார்: யுளை ஒருபொழுதும் பிடுங்கப்படாமலும், கயிறுகளிலொன்றும் அறாமலுமிருக்கிற சாந்தமுள்ள வாசஸ்தலமும், என்றும் பெயர்க்கப்படாத உக கூடாரமுமாக யெரூஷலேமைக்காண்பாய்.-நம் முடையபட்சத்தில்காமகிமையுள்ள யெ கோவா, ஆறுகளையும் விசாலநதிகளையும்போலிருப்பார்; அங்கேவலிக்கிறபடகும்,பெரியகப்பலும் உஉ ஒடுவதில்லை.—யெ கோவா நம்முடையநியாயாதிபதி, யெ கோவா நமக்குப் பிரமாணங்களைக் கொடுக்கிறவர், யெ கோவா நம்முடைய உக ய இராசா; அவர் நம்மை இரட்சிப்பார்.—உன் கயிறுகள் தளர்ந்துபோயின; பாய்மரத்தை ஸ்திரிப்படுத்தவும், பாஸையலிக்கவும், அவர்களால் கூடாமற்போயிற்று:இப்பொழுதுமிருந்தகொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளுள் உஉ கொள்ளைப்பொருளை எடுப்பார்கள்.—நகரத்தாரி லொருவனும் நான் வருத்தமாயிருக்கிறேனென்று சொல்லான்: அதில் வசிக்கிற சனங்கள் பா வமன்னிப்புப்பெற்றார்கள்.

௩௪. அதிகாரம்.

சத்துருக்களுக்குவருந் தண்டனையுரைத்தல்.
 அந்நியதேசத்தாரே, நீங்கள் சமீபித்துவந்துகேளுங்கள்; சாதியாரே, சிந்தித்துக்கொள்ளுங்கள்: பூமியும்,அதிலுள்ளயாவும், உலகமும்,அதில்தோன்றும்யாவும்கேட்கக்கடவன.—சாதியாரெல்லாம்மேலும், யெ கோவா விண் கோமும், அவர்களுடைய சேனைகளெல்லாவற்றின்மேலும், அவருடைய உக்கிரகோபமும்மூளும்:அவர் அவர்களை முழுமையும்நாசப்படுத்தினார், அவர்களைக் கொலைக்கு ஒப்பித்தார்.—அவர்களிற்கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியேதள்ளப்பட்டெக்கிடக்கிறார்கள், அவர்களுடையபிரேதங்கள்நாற்றமெடுக்கும், அவர்களுடைய இரத்தத்தினால் மலைகளுக்கரைந்துபோகும்.—ஆகாயத்திலுள்ள சமஸ்தசேனைகளும் கரைந்துபோகும், ஆகாயமண்டலம் ஒருசுருள்புத்தகத்தைப்போலச் சுருட்டப்படும்: திராட்சக்கொடியின் இலையும் அத்திரைதின் காய்களும் உதிர்ந்து விழுவதுபோல, அதிலுள்ள சமஸ்த நட்சத்திரங்களும் விழும்.—வானத்தில் என் கட்கம் வெறிகொண்டது: பாருங்கள், சங்காரதண்டனை, என்னால் சங்காரத்திற்கொப்பிக்கப்பட்டசனங்கள்மேல்,விசேஷமாய் இதுமியாமேல் விழும்.—போத்ஸுரூவில் யெ கோவா வுக்குப் பலிசெலுத்தலுண்டு,இதுமியாதேசத்தில்காசங்காரமுண்டு: ஆதலால் யெ கோவா விண் கட்கம் இரத்தத்தினால் திருத்திபெற்று நினைத்தினால்பூமிக்கினதது, ஆட்டுக்குட்டிகள் கடாக்களாகிய இவைகளின் இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களின் குண்டிக்காய்களின்

நினைத்தினால் திருத்திபெறும்.—அவைகளோடே காண்டாயிருக்கங்களும்,எருதுகளோடே காளைகளும்விழும்; அவர்களுடையதேசம் இரத்தத்தினால்வெறிகொள்ளும்,பூதூள்நினைத்தினால்புஷ்டியாகும்.—அதோ யெ கோவா பழிவாங்கும் நான், சீயோனின்வழக்கினிமித்தம். ஈடுகொடுக்கும்வருஷம்.—அதிநீரோடைகள் பிசினாகும், அதின்தூள்கெந்தகமாகும், அதின்நிலமுழுவதும் எரிகிறபிசினாகும்.—இரவிவாகிலும் பகல்வாகிலும்ஒருபொழுதும்அவியாது;அதின்புகையென்றுமெழும்பும்: தலைமுறைதோறும் அதுபாழாய்க்கிடக்கும்; அதின்வழியாய் ஒருவனும் ஒருபொழுதும்போகமாட்டான்.

நாரையும்முட்டியும் அதைச்சுத்தரித்துக்கொள்ளும்; ஆந்தையுந் காக்கையும் அதிலேதங்கும்:அவர்க்காரமென்னும்தூலைஅதினமேலிழுத்து, வெறுமை யென்னுந்துக்கைப்பிடிப்பார்.—அரசாளும்பொருட்டு அழைக்கும்பொழுது அங்கேஒருபிரபுவில்லை;அதிபதிகளையாவரும்ஒழிந்துபோவார்கள்.—அதின அரமனைகளில்முட்டெடியும், அதின் கோட்டைகளில் காஞ்சொறிகளும், முட்டபூண்டுகளும் முளைக்கும்: அதுசருப்பங்களுக்குவாசஸ்தலமும், ஒட்டகப்பட்டிகளுக்குவிமொகும்.—அங்கே காட்டுருக்கங்களும் நரிகளும் யசு ஒன்றையொன்று சந்திக்கும், உரோமமுள்ளிருக்கர் தன்தோழனைக்கூப்பிடும்; அங்கே லீலித்துத்தங்கி, இளைப்பாறும் ஸ்தானத்தைக் கண்டடையும்.—அங்கே வல்லூறுங்கூடுகட்டி, முட்டெடியைட்டி,குஞ்சுபொரித்து,தன்நிழலிலே கூட்டிக்கொள்ளும்: அங்கே பருந்துஞ்சோடுசோடாகச்சேரும்.

இவைகளிலொன்றும்அற்றுப்போகாது,இவை யெகளிலொன்றுந் தன் இணையிலலாதிராது: யெ கோவா விண் புத்தகத்தில்ஆராய்ந்துவாசித்துப்பாருங்கள்: அவருடையயாய் இதைச்சொல்விற்று,அவருடைய ஆவி அவைகளைஎகமாய்ச்சேர்க்கும்.—அவர் அவைகளுக்காகச் சீட்டுப்போட்டெடார், அவருடைய கை நூலினால் அவைகளுக்குப்பங்களந்துகொடுத்தது:அவைகள்அதை என்றுஞ்சுத்தரித்து, தலைமுறைதோறும் அந்தஸ்தானத்தில் வாசம்பண்ணும்.

௩௫. அதிகாரம்.

நிதித்துவின் இராச்சியத்தின் மேன்மையையும் அதிலுள்ள வாயுவையும் வருணிக்கிறார்.
 யெனமும் வறண்டபூமியும்,இவைகளினிமித்தம் வறனந்தரமுங்கனிகூர்ந்து, கபெட்செவெல்த புஷ்பம்போலமலரும்.—அதுமிகவுஞ்செழித்து,ஆணந்தக்களிப்புடனேபாடிச் சந்தோஷிக்கும்: விபானேனின்மகிமையும், கர்மேல் ஷாரோன் என்பவைகளின் செளந்தரியமும் அதற்குக்கொடுக்க

(உஉ) யா.க.ச.யெ. ச.வ.அ.க.யெ. (உச) எரே.இ.யெ.உய.—(௩௪. அதி. க.) ச.வ.ச.க.க. உபா.௩.உ.க. (௩) யோவே. உ.உ.ய. (ச) யோவே.உ.௩.க. மத்.உச.க. உபேதுரு.௩.யெ. வெளி.க.யெ.௩.யெ. (இ) எரே.ச.க.யெ. எரே.ச.க.எ. மல். க.ச. (சு) அதி.௩.௩.க. எரே.ச.க.யெ. செ.ப.க.எ. (அ) அதி.௩.௩.ச. (ய) வெளி.யெ.யெ. மல்.க.ச. (யெ) செ.ப.உ.யெ. வெளி.யெ.உ. உ.இரா.உ.க.யெ. புல.உ.அ. (யெ) ஒ.ச.க.ச. (யெ) மல்.க.யெ.க.—(௩௫. அதி. க.) அதி.இ.இ.யெ. (உ) அதி.௩.உ.யெ.

படும், அவர்கள் யெகோவாவின் மகிமையையும் மது தேவனுடைய முக்கியத்தையுங்காண்பார்கள்.

தளர்ந்தகைகளைத்திடப்படுத்துங்கள், தன்னாகிற முழங்கால்களை ஸ்திரமாக்குங்கள்.—சோர்ந்த மனமுள்ளவர்களைப்பார்த்து, நீங்கள் திடங்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள்: உங்கள் தேவனைப்பாருங்கள், பழிவாங்கல், தேவனுடைய பழிவாங்கலேவரும்; அவரே வந்து உங்களை இரட்சிப்பாரென்று சொல்லுங்கள்.—அப்பொழுதுருடருடைய கண்கள் கிறக்கப்படும், செவிடருடைய செவிகள் நிறப்புண்ணும்.—முடவன் மான் போலத் துள்ளுவான், ஊமையுடைய நாவுபாடும்: வனத்தில் நீருற்றுக்களும், வனத்தரத்தில் நீரோடைகளும் ஊறிப்பாயும்.—கானல்கினம்புமிடல் குளமாகும், வறண்ட நிலத்தில் நீருற்றுண்டாகும்: வலியசருப்பங்கள் தங்கிக்கிடந்த இடங்களில் கொறுக்கைகளும், காணல்களுமுண்டாகும்.—அந்த ஸ்தானத்தில் பரிசுத்தவழியெண்ணும் பெயர்பெற்ற ஒரு பெரும்பாதையிருக்கும்; அசுசியுள்ளவன் அதிற்செல்லான்; வழிப்போக்கர் பேதையராயினும் வழுவிப்போகமாட்டார்கள், அவர் அவர்களோடே இருப்பார்.—அங்கே சிக்கமில்லை, எந்தத்துஷ்டமிருகமும் அதிலே போகாது, அதிலே காணப்படமாட்டாது, மீட்கப்பட்டவர்கள் மாத்திரம் அதிலே செல்லுவார்கள்.—யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, பாடிப்பாடிச்சத்தமிட்டு, சீயோனுக்கு மீண்டெருவார்கள், அவர்கள் தலையின்மேல் நித்தியானந்தஞ் சூட்டப்படும்: அவர்கள் சந்தோஷமும் மகிழ்ச்சியும் பெறுவார்கள், துக்கமுந் தவிப்பும் விலகிடுமே.

௩௬. அதிகாரம்.

க. சனகெரிப்பெண்ணும் இராசா யெருஷலேமை வளைத்தல்: டக. ரப்பூர்க்கே நிந்தனை செய்தல். அவர்களதை இல்கியாவுக்குத்தெரிவித்தல். இல்கியா இராசா அரசாண்ட பதினாலாம் வருஷத்தில், அஹூரிய இராசாவாகிய சனகெரிப்பூதாலிலுள்ள அரணை சமஸ்தகரங்களுக்கும் விரோதமாய்வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான்.—அன்றியும் அஹூரிய இராசா, லாகீஷினின்று பெரிய சேனையோடே ரப்பூர்க்கேயை யெருஷலேயிலுள்ள இல்கியாவிடத்தில் அனுப்பினான். அவன்வந்து சோர்ந்தபொழுது மேற்குளத்தின் சாலகசமீபத்தில் வண்ணத் துறைக்குப்போகும் வழியில் நின்றான்.—அப்பொழுது வீட்டதிகாரியும் இல்கியாவின் புத்திரனாகிய இலீயகீமும், இலேகைகுகியெஷ்ப்ளவும், இதிகாச கர்த்தனை ஆசாப்பின் புத்திரனாகிய யோவாகும் புறப்பட்டு அவனிடத்தில் வந்தார்கள். அப்பொழுது ரப்பூர்க்கே அவர்களைநோக்கி,

நீங்கள் இல்கியாவிடத்தில், நீகொண்டிருக்கிற இந்தமப்பிக்கையென்ன.—யுத்தத்துக்கு மந்திராலோசனையும், வலிமையும் எனக்குண்டென்று சொல்லுகிறாய்: அது வாய்ப்பேச்சேயன்றிவேறல்ல, நீ என்னைவிரோதிக்கும்படி ஆர்மேல் மப்பிக்கைவைத்திருக்கிறாய்.—பார், நெரிந்த காணற்கோலாகிய எகிப்தின்மேல் நீ மப்பிக்கைவைத்திருக்கிறாய்; அது தன்மேல் ஒருவன் ஊன்றினால் அவன் உன்னங்கையிப்பட்டு அதை ஊடுருவிவிடும்: எகிப்திய இராசாவாகிய பார்வோன், தன்னிடத்தில் அடைக்கலம்புகும் யாவருக்கும் இப்படியே இருப்பான்.—நீ என்னிடத்தில், நான்கள் எங்களுடைய தேவனாகிய யெகோவாவையே மப்புகிறோமென்று சொல்வாயாகில், இல்கியா அவருடைய உயர்ந்தஸ்தானங்களையும், வேதிகைகளையும் மல்லவா அகற்றிவிட்டு, யூதாசனங்களையும் யெருஷலேயியரையும் நோக்கி, இந்த வேதிகையிடத்தில் மாத்திரம் ஆராதனை செய்யவேண்டுமென்றான்.—இப்பொழுது என் ஆண்டவனாகிய அஹூரிய இராசாவுக்குப்பிணைதா, குதிரைமேல் ஏறத்தக்கவர்கள் இரண்டாயிரவர் உன்னிடத்திலுண்டானால் அத்தனை குதிரைகளை நான் உனக்குத்தருவேன்.—அப்படியொழுது இருந்தால், இரதங்களுக்காகவும், குதிரைகளுக்காகவும் எகிப்திலே மப்பிக்கைவைத்து, என் ஆண்டவனின் கீழ்த்தரமானபணிவிடைக்காரருக்குள்ளேயிருக்கும் ஒரு தலைவனையாகிலும் புறங்காட்டப்பண்ணுவதென்படி.—நான் இப்பொழுது இந்தத்தேசத்தை அழிக்கும்படி யெகோவாவின் கட்டளையிலாமல்வந்தேனா; யெகோவா என்னைநோக்கி, நீ அந்தத்தேசத்துக்கு விரோதமாகப்போய் அதை அழித்துப்போடென்று சொன்னாரென்று, அஹூரிய இராசாவாகிய மகாராசா சொல்லுகிறாரென்பதை நீங்கள் சொல்லுங்களென்றான்.

அப்பொழுது இலீயகீமும், ஷெப்பனாவும், யோஷவாகும் ரப்பூர்க்கேயைநோக்கி, உமதடியாருடனே ஹூரியபாஷையில் பேசும்படி வேண்டுகிறோம்; அது எங்களுக்குத்தெரியும்: மதிலின்மேலிருக்கிற சனங்களுடைய செவியிலேறத்தக்கதாக யூதபாஷையில் பேசவேண்டாமென்றார்கள்.

ரப்பூர்க்கே அவர்களைநோக்கி, இந்தவாக்கு உகளை என் ஆண்டவர் உன் ஆண்டவருக்கும் உனக்குமாத்திரமா, தங்கள் மலத்தைத்தின்று, தங்கள் சிறு நீரைக்குடிக்கப்போகிற மதிலின்மேலிருக்கிற சனங்களுக்கு மல்லவா சொல்வதற்கு என்னை அனுப்பினாரென்றான்.—பின்பு ரப்பூர்க்கே டக நின்றகொண்டு, அஹூரிய இராசாவாகிய மகாராசாவின் வாக்கைக்கேளுங்கள்.—இல்கியா உங்களை வஞ்சியாதபடியசாவதானமாயிருங்கள்: என்கையினின்று அவன் உங்களைவிடுவீக்கத்திராணியுள்ளவனல்ல.—யெகோவா நிச்சயமாய் என் டக

(௩) யோபு. ச. ௩. ௪. எபி. ௩. ௨. ௩. (௪) அதி. ௪. ௨. ௭. மத். ௧. ௨. ௭. யோவா. ௧. ௧. ௭. மத். ௩. ௧. (௫) மத். ௩. ௧. யோவா. ௩. ௧. ௨. ௩. மத். ௧. ௧. ௨. ௩. அதி. ௪. ௧. ௩. யோவா. ௭. ௧. ௩. (௬) அதி. ௩. ௧. யோவா. ௧. ௩. ௩. வெளி. ௨. ௧. ௨. ௭. (௭) லேவி. ௨. ௧. ௧. எசேசு. ௩. ௨. ௩. (௮) அதி. ௩. ௧. ௩. அதி. ௨. ௩. ௩. வெளி. ௭. ௩. ௩. வெளி. ௨. ௧. ௧. — (௧௧. அதி. ௧.) ௨. இரா. ௩. ௩. ௩. ௩. (௪) ௨. இரா. ௩. ௩. ௩. ௩. (௫) எசேசு. ௨. ௧. ௧. ௩.

களை இரட்சிப்பார்: இந்தநகரம் அஹூரிய இராசாவின் கையில் ஒப்பிக்கப்படமாட்டாதென்று சொல்லி, இஸ்கியா உங்களை யெகோவாவை நம்பச்சொல்லுவான், அதற்கு இடங்கொடாகி யிருக்கின்ற இராசா சொல்லுகிறார்.—நீங்கள் இஸ்கியாவுக்குச்செவிகொடாமல், வெகுமானம் கொண்டு வந்து, என்னுடன் சந்திசெய்யுங்கள்: நான்வந்து உங்கள் தேசத்தைப்போலத் தானியமும், கிராட்சரசமும், போசனபதார்த்தங்களும், கிராட்சத்தோட்டங்களுமுள்ளதேசத்துக்கு உய்களைக்கொண்டுபோகும் பரியந்தம்,—உங்களுங்கள் கிராட்சத்திலும், உங்களுங்கள் அத்திரமரத்திலுமுள்ளதைப்புகித்து, உங்களுங்கள் கிணற்று அறுச்சலத்திற்கு குடித்துக்கொண்டிருங்கள்.—யெகோவா நம்மை இரட்சிப்பாரென்று சொல்லி, இஸ்கியா உங்களைவஞ்சியாதபடி சாவதானமாயிருங்கள். அந்நியதேசத்தாரின் தேவர்களில் தன் தேசத்தை அஹூரிய இராசாவின் கையினின்று விடுவித்தவன் யாவன்.—அமாத் அர்பாதென்னும் இவைகளின் தேவர்களெங்கே; செப்பார்வாயின் தேவர்களெங்கே; அவர்கள் ஷமாரியாவை என்கையினின்று விடுவித்ததுண்டா.—அந்நிய தேசங்களின் சமஸ்ததேவர்களுக்குள்ளுந் தங்கள் தங்கள் தேசத்தை என்கையினின்று விடுவித்துக்கொண்டவர்கள் யாவர்; இனி, யெகோவா என்கையினின்று யெருஷலேமை விடுவிக்கப்போகிறாரென்பதை, அஹூரிய இராசா சொல்லுகிறாரென்று யூதபாஷையில் உரத்த உகசத்தத்துடன் பேசினான்.—அவனுக்குத்தரஞ்சொல்லவேண்டாமென்று இராசா கட்டளையிட்டிருந்தபடியினால், அவர்கள் உத்தரமாக அவனுக்கு ஒருவாக்குஞ்சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்.

உஉ - பின்பு இஸ்கியாவின் புத்திரனாகிய இலீயகீ மென்னும் வீட்டதிகாரியும், வெடிப்பொவென்னும் இலேககனும், ஆசாப்பின் புத்திரனாகிய யோவா மென்னும் இதிகாசகர்த்தனும் தங்கள் வஸ்கிரத்தைக்கிழித்துக்கொண்டு இஸ்கியாவிடத்தில் வந்து, ரப்பூக்கேயின் வாக்குகளை அவனுக்குத்தொரி வித்தார்கள்.

௩௭. அதிகாரம்.

௧. இஸ்கியா ஏசாயாவிடத்தில் ஆணைப்பல்: அ. ஏசாயா இஸ்கியாவுக்குத்தரஞ்சொல்லல்: ௨௪. இஸ்கியா ஆலயத்தில் பிரார்த்தித்தல்: ௨௧. ஏசாயா சனகெரிப்பைக்குறித்துத் தீர்க்கதரிசன முறைத்தல்: ௩௫. சனகெரிப்பும் அவன்சேனையும் நாசமடைத்தல்.

இஸ்கியா இராசா அதைக்கேள்விப்பட்டபொழுது தன் வஸ்கிரத்தைக்கிழித்து, இரட்டினால் போர்த்து, யெகோவாவின் ஆலயத்தில்போய்,—இரட்டினால் போர்த்துக்கொண்ட வீட்டதிகாரியாகிய இலீயகீமையும், இலேககனாகிய வெடிப்பொவையும், ஆசாரியர்களின் முதியோரையும் ஆமோத்சின் புத்திரனாகிய ஏசாயாவென்னுந் தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பினான்.—இவர்கள் அ

வணைநோக்கி, இன்றைத்தினங்கிலேசமும், கண்டிதமும், நிந்தனையுமுள்ள தினம்: பின்னை பிரசவிக்குங்காலம் வந்தது, பிரசவிக்கிறதற்குப்பெலனில்லை.—சீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அஹூரிய இராசாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்பூக்கேயின் சகலவாக்குகளையும் உமது தேவனாகிய யெகோவா கேட்டு, உமது தேவனாகிய யெகோவா தாம் கேட்டவாக்குகளினிமித்தந் தண்டனைசெய்யவுங்கூடும்: ஆதலால் மீதிருக்கிறவர்களிரியித்தம் பிரார்த்தனைபண்ணுமென்று இஸ்கியா சொல்லுகிறாரென்றார்கள்.—இவ்வீதமாய் இஸ்கியா இராசாவின் தாசர்கள் ஏசாயாவிடத்தில் வந்தார்கள்.

ஏசாயா அவர்களைநோக்கி, நீங்கள் உங்கள் ஆண்டவனிடத்தில், அஹூரிய இராசாவின் பணிவிடைக்காரர்கள் என்னெந்நிக்கேட்டவாக்குகளைக்குறித்து நீ பயப்படவேண்டாம்.—கேள், நான் அவனுக்குள் ஒரு ஆலயைப்பிரவேசிப்பிப்பேன், அவன் ஒருசத்தங்கேட்டுத் தன் தேசத்திற்குத்திரும்பிவிடுவான்; பின்பு நான் அவனை அவன் சயதேசத்தில் கட்டகத்தினால் விழப்பண்ணுவேனென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லுங்களென்றான்.

பின்பு அஹூரிய இராசா லாகீஷ் நகரத்தினின்றும் புறப்பட்டபொழுது இன்னும் கேள்விப்பட்டபடியினால் ரப்பூக்கேயினும் பிப்போய், அவன் விப்பொழுது கூடி இராசாவாகிய கிராகா உமக்குவிரோதமாயுத்தஞ்செய்யப்பெற்றபட்டானென்று சொல்லக் கேள்விப்பட்டான்.—அதினால் அவன், நீங்கள் யூதாதேசத்து இராசாவாகிய இஸ்கியாவிடத்தில், யெருஷலேம் அஹூரிய இராசாவின் கையில் ஒப்பிக்கப்படமாட்டாதென்று, நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னைவஞ்சியாதபடி சாவதானமாயிரு.—கேள், அஹூரிய இராசாக்கள் சமஸ்த தேசங்களையும் இன்ன இன்ன பிரகாரஞ்சங்கரித்தார்களென்று நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; இனி நீயாத்புவாய்.—என் முன்னோர் சங்கரித்த கோஷானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தீலச்சாரில் வசித்த ஏதென் சந்தியாரையும் அந்நியதேசத்தாரின் தேவர்கள் விடுவித்தார்களா.—அமாதின் இராசாவும் அர்பாதத்தின் இராசாவும் செப்பார்வாயும், ஐனா, ஈவாவென்னும் நகரங்களின் இராசாக்களுமெங்கேயென்பதைச் சொல்லுங்களென்று, திரும்பவும் இஸ்கியாவிடத்தில் தூதர்களை அனுப்பினான்.

இஸ்கியா தூதர்கள் கையினின்று காசித்ததை யெவாங்கி வாசித்தான்: பின்பு இஸ்கியா யெகோவாவின் ஆலயத்திற்கேறிப்போய், யெகோவாவின் சந்நிதியில் அதைவிரித்துவைத்தான்.—இஸ்கியா யெகோவாவை நோக்கி,—கெருபி மூகளின் மத்தியில் வாசமாயிருக்கிறவரும், இலரயெலேவின் தேவனும் சேனாபதியுமாகிய யெகோவாவே, பூமண்டலத்திலுள்ள சகல இராச

(௨௭) சக.கூ.௩.—(௩௭. அதி. ௧.) உ.இரா.௩௧.௧., (௩௧) ஏரே.சக.௨௧.

சியங்களுக்கும் நீர் ஒருவரே தேவன்: வானத்தையும் பூமியையுஞ்சிருஷ்டித்தீர்.—யெகோவாவே, உமது செவியைச்சாய்த்துக்கேட்டருளும்; யெகோவாவே, கண்நிறந்துபார்த்தருளும்: சீவனுள்ள தேவனை அவமானம்பண்ணும்படி சனகெரிப் அனுப்பினவாக்குகளை எவ்வயிலாக்கேட்டருளும்.—யெகோவாவே, அஹூரிய இராசாக்கள் சமஸ்த சாதியாரையும் அவர்கள் தேசங்களையும் நாசப்படுத்தினதுமெய்.—யெகோவாவர்கள், இவர்களுடைய தேவர்களை அக்கினியிலே விசிறார்கள்: மனிதர்கையினால் தொழிற்பட்ட மரமுங் கல்லுமேயன்றி அவர்கள் தேவர்களல்லவே: ஆதலால் அவர்களை நாசப்படுத்தினார்கள்.—எங்கள் தேவனாகிய யெகோவாவே, அவன்கையினின்று எங்களை விடுவித்தருளும், அதினால் நீர் ஒருவரே தேவனாகிய யெகோவாவென்பது, பூமண்டலத்திலுள்ள சமஸ்த இராச்சியத்தாருக்கும் தெரியவருமென்று சொல்லிப் பிரார்த்தித்தான்.

௨௧ பின்பு ஆமோத்சின்புத்திரனாகிய ஏசாயா இஸ்கியாவிடத்தில், அஹூரிய இராசாவாகிய சனகெரிப்பைக் குறித்து நீ செய்த பிரார்த்தனை எனக்குக் கேட்டதென்று, இலரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.—மேலும் அவனைக்குறித்து யெகோவா, சீயோன் குமாரத்தியாகியவர்களினி உன்னை அவமதித்துப் பரிசாசம்பண்ணுகிறான், யெருஷலேமின் குமாரத்தி
 ௨௩ உன்னைக்குறித்துத் தலையெடுத்துலுக்குகிறான்.—நீ ஆரைநிந்தித்து அவமானம்பண்ணினாய்; ஆருக்குவிரோதமாய் உரத்தசத்தமெடுத்துப்பார்வைசெலுத்தினாய்; இலரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவா.—உன்பணிவிடைக்காரரைக்கொண்டு யெகோவாவை நிந்தித்தாய், நான் அநேக ரதங்களோடும், விபானோனின் சாரல்மேலாய் மலைகளின் உச்சிகளில் வறிவந்தேன்; அதிலுள்ள டெடிய்வரஸ்விருட்சங்களையும், அதிலுள்ள உத்தமதேவதாருக்களையுந்நித்தேன்: அதின்வல்லையிலுள்ள இராத்தங்கும் ஸ்தானங்களினிலும், உத்தமனெனத்திலும் பிரவேசித்தேன்;—என்னுள்ளங்காலால் அரணுள்ள நகரங்களின் சகல ஓடைகளையும் வற்றப்பண்ணினேனென்றாயே; நீ அரணை நகரங்களை நாசப்படுத்திப்பாழான மேடுகளாக்குவாயென்று நான் நெடுங்காலத்துக்குமுன்குறித்தேன்.—இதைக்கேட்கவில்லையா, பூருவகாலத்தில் அதை நிலப்படுத்தினேன்; இப்பொழுது ௨௭ அதைச்சித்தியாக்கினேன்.—அதினிமித்தம் அங்குள்ள பிரசைகள் பெலவீனராசி, பயந்து கலங்கினார்கள்: வெளியிற்புல்லுக்கும், பசும்பூண்டுக்கும், நிலாமுற்றங்களின் புல்லுக்கும், விளைவுக்குமுன் தீய்ந்துபோன தானியத்துக்குஞ்சு ௨௮ மானமாறார்கள்.—உன்வாசஸ்தலமும், உன்போக்குவரவும், எனக்குவிரோதமான உன்குரோதமும் ௨௯ நான் அறிவேன்.—எனக்குவிரோதமாகிய உன்

கோபமும் உன் அகங்காரமும் என்செவிக்கேறினபடியினால், நான் உன்மூக்கில் என்னுண்டிலையும், உன்னுட்குகளில் என்கடிவாளத்தையும் இடுவேன், நீ வந்தவழியே உன்னைத் திருப்பிவிடுவேன்.—யெருஷலேமினின்று மீர்கிருக்கிறவர்களும், சீயோன்மலையினின்று தப்பி ஓடினவர்களும் புறப்பட்டுப்போவார்கள்: ஆதலால் யூதாவயிசத்தில் தப்பி மீர்கிருக்கிறவர்கள் இன்னுங்கீழே வேருன்றி, மேலே கனிகொடுப்பார்கள்.—யெகோவாவாவுடைய அன்பின்னக்கம் இதைச்சித்திசெய்யும்.—இந்தவருஷத்தில் தானியவிளைந்திருப்பதையும், இரண்டாம் வருஷத்தில் அதினின்று தோன்றியிருப்பதையும் புசிப்பீர்கள்: மூன்றாம் வருஷத்தில் நீங்கள் விதைத்து அறுப்பீர்கள், நிராட்சத்தோட்டங்களை உண்டாக்கி அவைகளின்கணிகளைப் புசிப்பீர்கள், இதுவே உங்களுக்கடையாளமாகுமென்று சொல்லியவாக்கு இதுவே.—அன்றியும் யெகோவா, அஹூரிய இராசாவைக்குறித்து, அவன் இந்த நகரத்தில் பிரவேசிக்கவுமாட்டான், இதற்கு ஒரு அம்பு எய்யவுமாட்டான், இதற்கு ஒரு பரிசையை யுகாட்டவுமாட்டான், இதற்கு விரோதமாய் ஒருகொத்தளம் போடவுமாட்டானென்கிறார்.—நான் என்னிமித்தமும், எந்தாசனாகிய தாவீதினிமித்தமும் இந்த நகரத்தைக்காத்து இரட்சிப்பேன்.—ஆதலால் அவன் இந்த நகரத்தில் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிவிடுவானென்று, யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லியனுப்பினான்.—அப்பொழுது யெகோவா வின்தாதன் புறப்பட்டுப்போய், அஹூரியின் பானயத்தில் ஒரு லட்சத்து எண்பத்தையாயிரஞ்சனங்களை வதைத்தான்: அவர்கள் அதிகாலையிலெழுந்திருந்த பொழுது, இவர்களெல்லாருஞ்செத்த பிரேதங்களாய்க் கிடக்கக்கண்டார்கள்.

அதிலால் அஹூரிய இராசாவாகிய சனகெரிப்புறப்பட்டுத் திரும்பிப்போய், நிணியேயில் வாசம்பண்ணினான்.—பின்பு அவன் தன் தேவனாகிய நியிரோக்கின் ஆவயத்தில் பூசைசெய்துகொண்டிருக்கையில், அவன் புத்திராகிய அத்ரமிலெக்கும், ஷரேத்சரும் அவனைக்கடக்கதினால் வெட்டிப்போட்டு, அரராதென்னுந்தேசத்துக்குத்தப்பி ஓடிவிட்டார்கள்; அவனுக்குப்பின் அவன் புத்திரனாகிய ஏசரத்தோன் இராசாவானான்.

௩௮. அதிகாரம்.

௧. தனக்குமரனஞ் சமீபித்தென்றறிந்து இஸ்கியா பிரார்த்தனைபண்ணி ஆயுள் நீடிக்கப்பெற்றதற்கு ஓரடையாளங்காணல்: ௩. அதினிமித்தம் இஸ்கியா பாட்டுப்போகத் துதித்துவணங்கல்.

அிக்காலத்தில் இஸ்கியா மரணத்துக்கேதுவான வருத்தமடைந்திருக்கையில், ஆமோத்சின்புத்திரனாகிய ஏசாயாதீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து அவனைநோக்கி, நீ இறந்துபோவாய், இனிச்சீவிக்கமாட்டாய்: ஆதலால் நீ உன்வீட்டை ஓழங்கு

(யெ) தானி.க.யெ. (௨௪) உ.இரா.யெ.௨௮. (௨௬) எசேக்.௩௮.௪. (௩௧) உ.இரா.யெ.௩௮. (௩௪) உ.இரா.௨.யெ.௧. (௩௬) உ.இரா.யெ.௩௮.—(௩௮. அதி. ௧.) உ.இரா.௨.யெ.௧. ௨.சாமு.யெ.௨.௧.

பண்ணென்று யெகோவா சொல்லுகிறாரென்
 ௨ ருள்.—அதினல் இஸ்கியா சுவர்ப்புறமாகத் தன்
 முகத்தைத் திருப்பிக்கொண்டு, யெகோவா
 ௩ வை நோக்கி, -யெகோவாவே, நான் உமக்
 குமுன்பாக உண்மையாய்ப் பூரண இருதயத்தோ
 டேநடந்து, உமது சமுக்கத்திற்கு நலமானதைச்
 செய்துவந்தேன், அதை நினைந்தருளமென்று
 சொல்லிப் பிரார்த்தித்தான். இஸ்கியா மிகவும்
 அழுதான்.

௪ அப்பொழுது ஏசாயாவுக்குக்கிடைத்த யெ
 ௫ கோவாவின் வாக்கு, - நீயாய் இஸ்கியாவு
 டனே, நான் உன்பிரார்த்தனையைக்கேட்டேன்,
 உன் கண்ணீரைக்கண்டேன்: உன் ஆயுளுக்குப்
 ௬ பதினாந்து வருஷங் கூட்டுவேன். - நான் உன்னை
 யும் இந்த நகரத்தையும் அஞ்சிய இராசாவின்
 கைக்குத்தப்புவிப்பேன்: நான் இந்த நகரத்தைக்
 ௭ காத்துக்கொள்வேன். - யெகோவா தாம்சொல்
 விய வாக்கை நிறைவேற்றுவாரென்றதற்கு இது
 உனக்கு யெகோவாவின் ஒரு அடையா
 ௮ ளமாகும். - பார், ஆகாசடைய சூரியகடிகாரத்
 தில் வரிக்குவரி இறங்கின நிறலைப்பத்துவரிபின்
 னிட்டித்திருப்புவேன். இதுவே உனக்கு அடையா
 ளமாயிருக்குமென்று உன்பிதாவாகிய தாலீ
 தின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறா
 ரென்பதைச்சொல்லென்றது: அப்படியே கடி
 காரத்தில் இறங்கிய சூரியனிழல் பத்துவரி திரும்
 பிற்று.

௯ வருத்தமடைந்து சொஸ்தம்பெற்றசமயத்தில்,
 யூதாவின் இராசாவாகிய இஸ்கியா எழுதியஎழுத்
 ௧0 தாவது: - என் ஆயுளின்மத்தியில் நான் மரித்தோர்
 ஸ்தானத்தின் வாசல்களில் பிரவேசிக்கப்போகி
 11 நேன்: மீந்திருக்குமென் ஆயுளின்வருஷங்கிடை
 12 யாமற்போமென்றேன். - சீவனுள்ளோரின் வா
 சஸ்தானத்தில்யாவென்னும் யெகோவாவை
 13 இனிக்கானேன்; நான் இனி பூலோகத்தாருடனி
 14 டுந்து மனுஷரைக்கானேன். - என்வாசஸ்தானம்
 பெயர்ந்து, மேய்ப்பனுடையகூடாரத்தைப்போ
 15 லென்னைவிட்டு நீங்கிற்று: நெய்கிறவன்பாவை
 அறுக்கிறதுபோல என் ஆயுளைச்சேதித்து விட்
 16 டேன்: அவர் என்னைத்தரையினின்று நீக்கிவிட்
 17 டார்: இன்றைப்பகலுக்குள் என்னை ஒழியப்பண்
 18 ணுவீரே. - விடியற்காலம் நான் அமைந்துகாத்தி
 ருந்தேன், அப்பொழுது அவர் ஒருசிக்கம்போல்
 19 என்னலும்புகளெல்லாவற்றையும் நொறுக்கினார்:
 இன்றைப்பகலுக்குள் என்னை ஒழியப்பண்ணு
 20 வீரென்றேன். - அகடெர்னனுந் தகைவில்லான்
 குருவியைப்போலக் கீச்சிடுகிறேன்: ஒரு புற
 வைப்போலப்புலம்புகிறேன்: மேலே நோக்கி
 21 நோக்கி என்கண்கள் பூத்துப்போயின: யெ
 கோவாவே, நான் உபத்திரவப்படுகிறேன்; எ
 22 ணுக்குதவிசெய்யும். - நான் என்னசொல்லுவேன்;
 அவர் எனக்குத் தந்தவாக்கை நிறைவேற்றுவா

ரே: என் ஆத்துமாவின் கசப்பினியித்தந்தாழ்க்
 தசிர்தையோடே மீந்த வருஷங்கு சகலத்தையும்
 போக்கிக்கொள்வேன். - ஆண்டவரே, இவை யெ
 23 களினால் எவர்களுஞ் சீவிக்கிறார்கள், இவை
 களெல்லாவற்றினாலும் என் ஆவி சீவிக்கின்றது:
 நீர் என்னைச் சொஸ்தப்படுத்தினீர், சீவிக்கவும்
 பண்ணினீர். - பாரும், என்மனோவியாகுலவஞ்சாக் யெ
 24 தமாயிற்று: நீர் என் பிராணனைநேசித்து, நாசமென்
 ணுங்குழியினின்று என்னை விடுவித்தீர்: என்
 பாவங்களெல்லாவற்றையும் உமது முதுகுக்குப்
 பிள்ளை எறிந்துவிட்டீர். - மரித்தோர் ஸ்தானம் யெ
 25 உம்மைத்துதிசெய்யாது, மரணம் உம்மைக்கீர்த்
 தனம்பண்ணாது: குழியிலிறங்கினவர்கள் உமது
 சத்தியத்தை எதிர்பார்க்கமுடியாது. - நான் இன்
 26 னைத்தினஞ் செய்கிறபிரகாரஞ் சீவனுள்ளோர்,
 சீவனுள்ளோரே உமக்குத் துதிசெய்வார்கள்: பி
 27 தா, பிள்ளைகளுக்கு உமதுசத்தியத்தைத்தெரிவிப்
 பான். - யெகோவாவே என்னை இரட்சித்த உ
 28 தார்: ஆதலால் எங்கள் ஆயுள்பரியந்தம் யெகோ
 வாவின் ஆலயத்தில் வீணாவாசித்துப்பாட்டுப்
 பாடுவோமென்பதே. - அத்திப்பழக்குமும்பை எ
 29 டுத்துவந்து பருவில்வையுங்கள், அதினல்சொஸ்
 தம் பெறுவானென்று ஏசாயா சொல்லியிருந்
 30 தான். - அதற்கு இஸ்கியா நான் யெகோவாஉ
 வின் ஆலயத்துக்குப்போவேனென்பதற்கு அ
 டையானமென்னைவென்று கேட்டிருந்தான்.

௩௭. அதிகாரம்.

௧. இஸ்கியாவின் அகக்காரத்தைத்தெரிவித்தல்: ௩.
 தேசத்துக்குவருந் தண்டனையையுரைத்தல்.
 அிக்காலத்தில் பலதனின் புத்திரனாகிய மிரோ
 2 தக் பலதனென்னும் பாபேல் நகரத்து இராசா,
 இஸ்கியா வருத்தமாயிருந்து சொஸ்தம் பெற்ற
 3 தைக்கேள்விப்பட்டு, காகிதமும் வெகுமானமும்
 அவனிடத்திற்கு அனுப்பினான். - இஸ்கியா அ
 4 வர்கள்மேற் பிரியம்வைத்து, தன்பண்டசாலையி
 லுள்ள பொன்வெள்ளிகளும், சகத்தவருக்கங்க
 5 ளும், விலையுயர்ந்த தைலமுமாகிய தன் சமஸ்த
 திரவியங்கனையும், தன் ஆபுதசாலையையும், தன்
 6 பொக்கிஷங்களிலுள்ள சமஸ்தபொருள்களையும்
 அவர்களுக்குக் காண்பித்தான்: இஸ்கியா தன்
 7 வீட்டிலும், தன் சமஸ்த இராச்சியத்திலும் அவர்
 களுக்குக்காண்பியாதபொருளொன்றுமில்லை.

பின்பு ஏசாயா தீர்க்கதரிசி இஸ்கியா இராசா
 8 விடத்தில்வந்து அவனைநோக்கி, அந்தமனுஷர்
 என்னசொன்னார்கள்; எங்கேயிருந்து வந்தார்
 9 டென்றுகேட்க, இஸ்கியா தூரதேசமாகியபாபே
 லினின்று வந்தார்களென்றான். - அப்பொழுது
 10 அவன் உன் வீட்டில் அவர்கள் என்னபார்த்தார்
 களென்றுகேட்க, இஸ்கியா என் வீட்டிலுள்ள
 11 தெல்லாவற்றையும் அவர்கள் பார்த்தார்கள்: என்
 பொக்கிஷங்களுக்குள்ளே நான் அவர்களுக்குக்
 காண்பியாதபொருளொன்றுமில்லையென்றான். -

(௩) நி.க.யெ.யெ. (௪) அதி.௩௭.௩௪. (௫) உ.இரா.உ.யெ.அ., (௧௧) சங்.௩௧.௩௧. (௧௨) யோபு.௭.௧. (௧௩) அதி.௧௬.௧௬.
 (௧௪) யோபு.௭.௧. (௧௫) சங்.௩௧.௧௫.யெ. பிர.௧.௧. (௧௬) உபா.௪.௧. சங்.௭௫.௧.௪. (௧௭) உ.இரா.உ.யெ.௭. (௧௮)
 உ.இரா.உ.யெ.அ. - (௧௯) அதி. ௧.) உ.இரா.உ.யெ.௧௨., (௨) உ.நா.௩.௧௨.௧௩.

இ அப்பொழுது ஏசாயா இஸ்கியாவைநோக்கி, சே
 னுபதியாகிய யெகோவாவின் வாக்கைக்
 கேள்.—உன் முன்னோரின் காலமுதல் இந்நாள்
 வரைக்குஞ்சேகரிக்கப்பட்ட உன் வீட்டிலுள்ள
 சகலமும் பாபேலுக்குக் கொண்டுபோகப்படுங்
 காலம்வரும்; ஒன்றும்பிஞ்சுமாட்டாதென்று யெ
 கோவா சொல்லுகிறார்.—உன்வழியாய்த்தோன்
 றுஞ்சந்ததியாரில் சிலர் கொண்டுபோகப்பட்டு,
 பாபேல் இராசாவின் அரமணியில் அண்ணகர்க
 ளாவார்களென்றான்.—அப்பொழுது இஸ்கியா
 ஏசாயாவைநோக்கி, நீர்சொன்ன யெகோவா
 வின் வாக்கு உத்தமமென்றான். பின்னும் அவன்,
 எனது இராசரிகாலத்தில் சமாதானமுஞ்சந்திய
 முயிருக்குமென்றான்.

சய. அதிகாரம்.

க. நற்செய்தியின் பொருளை வருணித்தல்: க. அ
 தைப்பிரசித்தப்படுத்தல்: டெ. யெகோவா
 வுக்கு ஒப்பில்லையெனல்: டி. தேவதைகள்
 இல்பொருளெனல்: உ. யெகோவாவின்
 சனங்களையாற்றல்.

நீங்கள் என் சனங்களைத்தேற்றுங்கள், தேற்றுங்
 கள்.—நீங்கள் யெரூஷலேமுடன் ஆறுதலாய்ப்
 பேசியுத்தம்முடிந்ததென்றும், அதின்பாவம் நி
 வாரணமாயிற்றென்றும், யெகோவாவின்
 கையினின்று அது தன் எல்லாப்பாவங்களுக்கும்
 இருமடங்காய்ப்பெற்றதென்றுங் கூறுங்களென்
 பதை உங்களை தேவன் சொல்லுகிறார்.

யெகோவாவின் வழியை ஆயத்தப்படுத்
 துங்கள், வனத்தில்நமது தேவனுக்குப்பாதை
 யைச் செவ்வைப்பண்ணுங்கள்.—ஒவ்வொருபள்
 னமும் உயர்த்தப்படும், ஒவ்வொருமலையுங் குன்
 றுந்நாழ்த்தப்படும்: கோணல்நேர்மையாகும், மே
 டும் பள்ளமுமாகிய ஸ்தானங்கள் சமமாகும்.—

யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்,
 சகலபிராணிகளும் ஏசாயா அதைக்காணும்:
 யெகோவாவின் வாயே இதைவசனிக்கின்ற
 தென்று வனத்தில் கட்டியக்காரனுடைய வாக்கு
 ண்டையிற்று.—பின்னும் கூறென்று ஒருசத்த
 முண்டாக, நாளைதைக்கூறுவேனென்றான்; சம
 ஸ்தபிராணிகளும்புல்லு, அவர்களுடையசெளந்
 தரியமெல்லாம் வெளியிலுள்ள புஷ்பத்துக்கே
 சமானம்.—யெகோவாவின் சுவாசம் அவை
 களின்மேல்வீச, புல்லுலரும், புஷ்பங்குவியும்:

சனமே புல்.—புல்லுலருகின்றது, புஷ்பம் வா
 டுகின்றது: நமது தேவனுடைய வாக்கோ என்றும்
 நிலநிற்கும்.

சீயோனுக்கு நற்செய்தியைப் பிரசித்தப்படுத்த
 துகிறவனே, உயர்ந்தமலையிலேறு; யெரூஷலே

முக்குமங்களசமாசாரந்தெரிவிக்கிறவனே, நீபெ
 லத்துடன் உரத்தசத்தமிடு; பயப்படாதே; சத்த
 மிட்டு யூதாபட்டணங்களைநோக்கி, நீங்கள் உங்
 கள் தேவனைத் தரிசியுங்களென்று சொல்லு,—
 பாருங்கள், ஆண்டவராகிய யெகோவா
 பரக்கிரமத்துடன் வருவார், அவர் தமது புயத்தி
 னால் அரசாளுவார்: பாருங்கள், அவரளிக்கும்ப
 லன் அவரோடேயிருக்கின்றது, அவர் தரும்பிர
 திபலன் அவருக்குமுன்னிருக்கின்றது.—அவர் யெ
 மேய்ப்பனைப்போலத்தமது ஆட்டுக்கூட்டத்தை
 மேய்ப்பார்: ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தி
 னால்சேர்த்துத்தமதுமடியில்வைத்துத்தாங்குவார்,
 பாலாடுகளையிருதுவாக நடத்துவார்.

நீர்களைத்தமதுகைபிடியால் அளந்து, ஒருசாணி டெ
 னால் ஆகாயமண்டலங்களைப் பிரமாணித்து, பூ
 தூளை மரக்காலில் அடக்கி, மலைகளைத் துலக்
 கொலாலும், குன்றுகளைத் தராசினாலும் நிறுப்ப
 வர்யாவார்.—யெகோவாவின் ஆவிக்குஆலோ
 சனைசொன்னவன்யாவன்; அவருக்கு ஆலோச
 னைக்காரனாகி அவருக்குப்போதித்தவன்யாவன்.—
 அவர் தமக்குப்புத்திகளைக்கொடுக்கவும், நியாய
 யெசுநெறியைக்காட்டவும், ஞானத்தை உணர்த்தவும்,
 அறிவிற்பாதையைத் தமக்குத்தெரிவிக்கவும் யா
 ருடன் ஆலோசனைசெய்வார்.—பாருங்கள், சருவ
 யெசு தேசத்தாரும் ஏற்றச்சாலிவதுளியைப்போலிருக்
 கிறார்கள், தராசில் ஒட்டியதூளாக எண்ணப்ப
 டுகிறார்கள்: பாருங்கள், அவர் தீவுகளை ஒரு அணு
 வைப்போலத்தாக்குகிறார்.—விபானேன் அக்கி
 யெசுனிக்குப்போதாது, அதிலுள்ள சேவசெந்துக்கள்
 தகனபலிக்கும்போதாது.—சகல சாதியாரும் அ
 யெவார்சமுகத்தில் இல்பொருள்போலிருக்கிறார்கள்;
 இல்பொருளிலும் சிறுமையும் வெறுமையுமாக
 அவரால் எண்ணப்படுகிறார்கள்.

நீங்கள் தேவனை ஆருக்கு ஒப்பிடுவீர்கள்; அ
 யெவருக்கு எவ்விதச்சாயலை உவமிப்பீர்கள்.—தொ
 யெபுழிகாரன் ஒருசுருபத்தைவாக்கிறான், தட்டான்
 பெற்றறக்கட்டால் அதைமுடி, வெள்ளிச்சங்கிவி
 யைவார்க்கிறார்.—விலையுயர்ந்த வைவேத்தியந்த
 உயரத் திராணியில்லாதவன் உளுத்துப்போகாதமரத்
 தைத்தெரிந்து, அசையாத ஒருசுருபத்தைச்செய்
 யும்படி ஒருநிபுண சிற்பாசாரியைத்தேவான்.—
 நீங்கள் அறியீர்களா, கேட்கவில்லையா, பூருவ
 உக காலமுதல் உங்களுக்குத்தெரிவிக்கப்படவில்ல
 யா; பூரியின் சிருஷ்டிகாலந்தொடங்கி இதை
 நீங்கள் உணரவில்லையா.—அவர்பூச்சக்கரத்தின்
 உடமேல்வீற்றிருக்கிறார், அதில்வசிக்கிற சனங்கள்
 அவர்சமுகத்தில் வெட்டுக்கிளிகளைப்போலிருக்
 கிறார்கள்; அவர்வானங்களைமெல்லியதிரையைப்

(சு) எரே.உய்.இ. (எ) தானி.க.உ.க.எ. (அ) க.சாமு.க.யெ.அ.—(சய. அதி. உ.) யோபு.சு.உ.ய. அதி.சு.க.எ. (ந) மல்.க.க. சங்.சு.அ.ச. அதி.சு.க.யெ. (ச) அதி.சு.இ.உ. (ஊ) மத்.க.க. யோவா.க.உ.க. (சு) யோபு.யெ.உ. சங்.கய். இ. சங்.க.க.யெ. யா.க.யெ. க.பேதுரு.க.உ.ச. (எ) சங்.க.க.யெ. (அ) யோவா.யெ.க.ச. க.பேதுரு.க.உ.இ. (க) அதி. இ.உ.எ. (ய) அதி.இ.க.யெ. அதி.சு.உ.யெ. வெளி.உ.உ.யெ. அதி.சு.சு. (யெ) அதி.சு.க.யெ. எசேக்.க.ச.உ.க. யோவா. யெ.யெ. எபி.யெ.உ.யெ. க.பேதுரு.உ.உ.இ. வெளி.எ.யெ. (யெ) நீதி.க.யெ. (யெ) யோபு.க.சு.உ.உ.உ.க. ரோ.யெ.க.சு. க.கொரி.உ.யெ. (யெ) தானி.சு.க.இ. (யெ) அப்.யெ.உ.க. (யெ) அதி.சு.சு.யெ. எரே.யெ.க. (உய) எரே.யெ.ச. (உக) சங்.யெ.க. அப்.யெ.யெ. ரோ.க.யெ.உ.யெ. (உஉ) யோபு.க.அ. சங்.க.ச.உ. அதி.சு.சு.உ. எரே.யெ.யெ.

போலப் பரவச்செய்கிறார், வசிக்ஞும்படி கூடா
 ௨௩ ரத்தைப்போல் அவைகளை விரிக்கிறார்.—பிரபு
 களை இல்லாமையாக்குகிறார்; பூமியிலுள்ளநியா
 ௨௪ யாதிபதிகளை வெறுமையாக்குகிறார்.—அவர்கள்
 நாட்டப்படார்கள்; விதைக்கப்படார்கள்; அவர்
 களுடைய அடிநிலத்தில்வேருன்றது: அவர்கள்
 மேல்அவர்களை, அவர்கள்பட்டுப்போவார்கள், சு
 ௨௫ மூல்காற்று அவர்களை அடித்தாளைப்போற்கொண்
 டுடுபோம்.—அந்தப்பரிசுத்தர், ஆரை எனக்கு ஒப்
 பிடுவீர்கள்; ஆருக்கென்னை உவமிப்பீர்களென்
 ௨௬ கிறார்.—நீங்கள் கண்ணெறிட்டுப்பாருங்கள், அ
 வைகளைச்சிருஷ்டித்தவரீயார்; சேனைகளாக அ
 வைகளை எண்ணிப்புறப்படப்பண்ணுகிறார்: அ
 வைடெயல்லாவற்றையும் பேர்பேராக அழைக்கிற
 ௨௭ றார், அவருக்கு மகாபெலமும் மிகுதியானப
 ராக்கிரமமுமிருப்பினால் அவைகளிலொன்றுங்
 ௨௮ காணாமற்போகாது.—யாக்கோபே, என்வழி யெ
 கோவாவின் பார்வைக்கு மறைந்திருக்கிற
 தென்றும், என் தேவன் என் நியாயத்தில் சிந்
 தைவைக்கிறதில்லையென்றும் நீ சொல்வதேது;
 இஸரவேலே, நீ இப்படிப்பேசுகிறதென்ன.
 ௨௯ யெகோவா நித்திய தேவன், பூமியின்
 எல்லைகளைச்சிருஷ்டித்தவர், இதை நீ அறியவில்
 லையா; நீ கேட்கவில்லையா; அவர்இளைத்துப்போ
 வதாயில்லை, சோர்ந்துபோவதாயில்லை; அவரு
 ௩௦ டையபுத்தி நமக்கு எட்டாததாயிருக்கின்றது.—
 ௩௧ அவர்சோர்ந்துபோனவர்களுக்குப் பெலங் கொ
 டிக்கிறார்; பெலவீனருக்குப் பெலனைப் பெரு
 ௩௨ கப்பண்ணுகிறார்.—இளைஞர்களும் இளைத்துச்
 சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழு
 ௩௩ வார்கள்.—யெகோவாவைக் காத்திருக்கிற
 வர்களோ மென்மேலும் புதுப்பெலம்பெறுவார்
 கள்; சிறகுகளை விரிக்கும் கழுகுகளைப்போல்
 ஏறுவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைக்கமாட்
 ௩௪ டார்கள்; நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

சக. அதிகாரம்.

க. தேவன் தமதுசனங்களுக்குணர்த்தல்: ய. தே
 வனுக்குரிய சனங்கள்பயப்படலாகாதெனக்
 காட்டல்: ௨௧. விக்ஷரகங்கள் இல்பொருளெ
 னக்காட்டல்.

திவுகளே, என்சமுகத்தில் மவுனமாசிச் செவி
 கொடுங்கள்; சாதியாரே, புதுப்பெலங் கொள்
 ளுங்கள்: அவர்கள் என்னிடத்திற் சமீபித்துவந்
 ௨ துபேசுவார்களாக: நாம்ஏகமாய்க்கூடிநியாயம்வி
 சாரிக்கக்கடவோம்.—கீழ்த்திசையினின்று நீதி
 மாளை எழுப்பினவரீயாவார், தமதுஅடியைத்தொ
 ௩ டரும்படி அவனை அழைத்து, அந்நிய தேசத்தா
 ரை அவனுக்குமுன்பாக வசப்படுத்தி, அவனை
 இராசாதிஇராசாவாக்கினவரீயாவார்; சனங்கள்அ
 வன் கட்டத்துக்குத் துளைப்போலவும், அவன்

வில்லுக்குப்பறக்கடிக்கப்பட்ட பதரைப்போல
 ௩ வுமிருக்கும்படிசெய்தவரீயாவார்.—அவன் அவர்
 களைத்தொடர்ந்து ஓடினான்; அவன்தன்சால்ஒரு
 ௪ பொழுதுஞ்செல்லாதபாதையிலுடையூழில்லா
 மல் நடந்துபோனான்.—இக்காரியங்களைச்செய்
 ௫ து நிறைவேற்றினவரீயாவார், ஆதிமுதல் சருவ
 கோத்திரத்தாரையும் தோற்றுவிக்கிறவரும், ஆதி
 யிலும் அந்தத்திலுமுள்ள யெகோவாவாமா
 ௬ கிய நானே அவர்.—நீவுகள்கண்டெயப்பட்ட
 னை; பூமியின்கடையெல்லைகள் அஞ்சிநடுங்கின;
 ௭ அவர்கள்சமீபத்தில் வந்து கூடினார்கள்.—கூட்
 டாளிக்குக் கூட்டாளி உதவிசெய்து, ஒருவரை
 ஒருவர்பார்த்துத்திடங்கொள்ளென்றுசொன்னார்
 ௮ கள்.—தச்சன் தட்டானையும், சத்தியலாலே சம
 மாக்குகிறவன் அடையலின்மேல்அடிக்கிறவனை
 யுந்தைரியப்படுத்தி, இசைவுநல்லதென்றுசொல்
 ௯ வி, அதுஅசையாதபடிக்கு அவன்ஆணிகளினால்
 அதைத்தைத்தவிடுவான்.—என்தாசனாகிய இஸ
 ௧ ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே,
 நீயே என் நேசனாகிய ஆபிரகாமின் சந்ததி.—பூ
 மியின் கடையெல்லையினின்று நான் உன்னைக்
 கொண்டுவந்தேன், அதின்பிற்பக்கங்களினின்று
 உன்னை வரவழைத்து, நீ என் தாசன்; நான் உன்
 ௨ நைத்தெரிந்துகொண்டேன், நான் உன்னைத்தன்
 னிவிடேனென்றேன்.

நீபயப்படுவேண்டாம்; நான்உன்னுடனிருக்
 ௩ கிறேன்: நீ கலங்காதிரு; நான் உன் தேவன்:
 நான் உனக்குப்பெலந் தருவேன்; உனக்குதவி
 ௪ செய்வேன்; நீதிசெய்யும் என் வலக்கரத்தினால்
 நான் உன்னைத்தாங்குவேன்.—பார், உன் மேற்
 ௫ யக கோபமாயிருந்த யாவரும் வெட்கப்பட்டு இலச்
 சையடைவார்கள்: உனக்குவிரோதமானவர்கள்
 இல்பொருளைப்போலாவார்கள், உன்னோடே
 ௬ போராடினவர்கள் நாசமாவார்கள்.—உன்னோ
 ௭ யுடே போராடினவர்களை நீ தேடுவாய், ஆனாலுங்
 காணமாட்டாய்: உன்னோடேயுத்தம்பண்ணின
 மனுஷர் இல்பொருளாகி ஒழிந்துபோவார்கள்.—
 ௮ உன் வலக்கையைப்பிடித்து, நீ பயப்படாதிரு; யக
 ௯ நான் உனக்குதவிசெய்வேனென்று சொல்லும்
 யெகோவாவாகிய நான் உன் தேவன்.—கி
 ௧ ௦ ருமியாகிய யாக்கோபே, சிறுகூட்டமாகிய இஸ
 ரவேலே, நீ பயப்படாதிரு; நான் உனக்குதவி
 ௧ ௧ செய்வேனென்று யெகோவா சொல்லுகிறார்,
 இஸரவேலின் பரிசுத்தரே, உன் மீட்பர்.—பார், யக
 ௧ ௨ போரடிக்கிறதற்கு நான் உன்னைக் கூரிய பற்க
 ளுள்ளபுகியியந்திரமாக்குவேன்: நீ மலைகளைமி
 தித்துப்பொடிப்படுத்தி, குன்றுகளைப்பதரைப்போ
 ௧ ௩ லாக்குவாய்.—நீ அவைகளைத்தூன்றுவாய், காற்று யக
 அவைகளைக்கொண்டெபோம், சுழல்காற்று அவை
 களைப்பறக்கடிக்கும்: நீ யெகோவாவினாற்

(௨௩) யோபு. ௨௨. ௨௧. சங். ஈ. ௪. ௨. (௨௪) உபா. ௪. ௨. (௨௫) சங். ஈ. ௪. ௪. (௨௬) சங். ஈ. ௪. ௪. ரோ. ௧. ௧. ௧. (௧௧) சங். ஈ. ௧. ௧. (௧௨) சக. ௨. ௧. (௧௩) ஆதி. ௧. ௧. ௧. (௧௪) ஆதி. ௧. ௧. ௧. (௧௫) ஆதி. ௧. ௧. ௧. (௧௬) ஆதி. ௧. ௧. ௧. (௧௭) ஆதி. ௧. ௧. ௧. (௧௮) உபா. ௧. ௧. ௧. (௧௯) உபா. ௧. ௧. ௧. (௨௦) உபா. ௧. ௧. ௧. (௨௧) யா. ௧. ௧. ௧. (௨௨) சக. ௧. ௧. ௧. (௨௩) மீகா. ௧. ௧. ௧. (௨௪) உபா. ௧. ௧. ௧. (௨௫) எரே. ௧. ௧. ௧. (௨௬) ஆதி. ௧. ௧. ௧.

களிகூருவாய், இலரவேலின்பரிசுத்தரைநினைந்
 யெது ஆனந்த முழக்கமிடவாய்.—திக்கற்றவர்களுந்
 தரித்திரரும் சலத்தைத்தேடுகிறார்கள், அதுகிடை
 யாது, அவர்களுடைய நாவுதாக்கினால் வறளு
 கின்றது, யெகோவாவாகிய நான் அவர்க
 ளுக்கு உத்தரமருளுவேன், நான் இலரவேலின்
 யெது தேவன், அவர்களைக்கைவிடேன்.—உயர்ந்தநி
 வங்களில்நதிகளையும், தாழ்ந்தபூமியில் ஊற்றின்
 கண்களையுந்தோற்றுவிப்பேன்: வனத்தைக்குள
 மாகவும், வறண்ட பூமியை நீருற்றுக்களாகவுஞ்
 யெது செய்வேன்.—வனத்தில்நான்ஏஸ்,வந்தார்,அதா
 சென்னும்விருட்சங்களையும்எண்ணெய்தரும்வி
 ருட்சங்களையும் நடுவேன்; வனத்தில்தேவதாரு,
 திதார்,தாடூர்மரங்களையுங்கூடநாட்டுவேன்.—
 உய அகினால் யெகோவாவின் கரம் இதுசெய்த
 தென்றும், இலரவேலின்பரிசுத்தர்இதைச்சிருஷ்
 டித்தாரென்றும் அவர்கள் கண்ணெர்ந்து சிந்தித்
 உகது அறிவார்கள்.—உங்கள் வழக்கைப்பேசவா
 ருக்களென்று யெகோவா சொல்லுகிறார்;உங்
 கள் திடமான நியாயங்களை வெளிப்படுத்துவ்
 களென்றுயாக்கோபின் இராசாசொல்லுகிறார்.—
 உஉ அவர்கள் நம்மிடத்தில் வந்து, வருங்காலத்தில்
 கிசமுங்காரியங்களைத்தெரிவிப்பார்களாக: பூரு
 வகாலங்களின் தீர்க்கதரிசனவாக்கியங்களைஎன்
 ன, அவைகளைநமக்குத்தெரிவிப்பார்களாக; அப்
 பொழுது நாம் அவைகளின்மேல்சிறுதைவைத்து
 அவைகளின் தாற்பரியமின்னதென்றறிந்துகொ
 ள்வோம், அவர்கள்வருங்காலங்களை நமக்குத்தெ
 உகரிவிப்பார்களாக.—பிற்காலத்தில்நடப்பவைகளை
 நமக்குத்தெரிவியுங்கள், அப்பொழுதுநீங்கள்தே
 வர்களைன்பது நமக்கு விளங்கும்: நீங்கள்நன்மை
 யாவது தீமையாவதுசெய்யுங்கள், அகினால் நாம்
 உசு கவங்கி ஏகமாய்ப்பார்ப்போம்.—பாருங்கள், நீங்
 கள் இல்பொருளிலும் அற்பம், உங்கள் கிரியை
 யும் இல்பொருளைப்பார்க்கிலும்அற்பம்:உங்களை
 உடு வுநம்புகிறவன்வெறுக்கப்பட்டத்தக்கவன்.—நான்
 வடதிகையினின்று ஒருவனை எழுப்பினேன், அ
 வன்வருவான்: சூரியோதயதிகையினின்று என்
 நாமத்தைப்பிரார்த்திப்பான்: அவன்வந்து அதிப
 திகளைச் சேற்றைப்போலவும், குயவன்களிமண்
 உசு ணையிதிப்பதுபோலவும் மிதிப்பான்.—நாம் அறி
 யும்படிக்குப் பூருவத்தில் இதை அறிவித்தவன்
 யாவன்,இதுமெய்யென்று நாம் சொல்லத்தக்கதா
 கமுன்னறிவித்தவன்யாவன்;ஒருவரும் அறிவிக்க
 வில்லை, ஒருவருந்தெரிவிக்கமுடியாது,உங்
 கள் வாக்கியங்களை ஒருவருந்நடக்கவில்லை.—
 உஎ முதலாவது நான் சீயோனை நோக்கி, அவைக
 ளைப்பார்,பாரென்றேன்: மங்களசமாசாரத்தைப்
 பிரசித்தப்படுத்துகிறவனை யெருஷலேமுக்கு அ
 உஅ னுப்பினேன்.—நான் பார்த்தேன், அவர்களிலொ

ருவருமில்லை; அவர்களில் ஆலோசனைசெய்கிற
 வன்ஒருவனுமில்லை,நான் அவர்களிடத்தில்வினா
 வும்பொழுது உத்தரஞ்சொல்ல ஒருவருமில்லை.—
 பாருங்கள், அவர்கள் சகலரும்வீணர்; அவர்களு உக
 டைய கிரியைவிருதா: அவர்களுடைய வார்ப்பு
 விக்கிரகங்கள் காற்றும்வெறுமையுமாகும்.

சஉ. அதிகாரம்.

க. கிறிஸ்துவையும் அவர் கிரியையையும் குறித்
 துத்தீர்க்கதரிசனஞ் சொல்லல்: டு. யெகோ
 வா அவரோடும் உடன்படிக்கை செய்தல்:ய.
 தேவனைத்துதிக்கும்படிவேண்டல்:யெ.அவி
 சுவாசத்தினிமித்தம் பூதேயரைக்கண்டித்தல்.

நான் தாங்கிவருகிற என் தாசனைப்பாருங்கள்; க
 என்மனதைப்பிரியப்படுத்துகிறவராகிய அவரை
 நான்தெரிந்துகொண்டேன்; அவர்மேல் என் ஆ
 வையை அமரப்பண்ணினேன்: அவர் அந்நியதே
 சத்தாரிடத்தில் நீதியைப்பிரசித்தப்படுத்துவார்.—
 கலகமாகிலும் உரத்த சத்தமாகிலுஞ் செய்யார், உ
 அவர்வீதியில் தமது குரல்கேட்கப்பண்ணார்.—
 நெரிந்தநாணலைமுறியார், மங்கிளிகிற திரியை
 க அவியார்: சத்தியமாய் நீதியைவிளங்கப்பண்ணு
 வார்.—நீதியைப்பூமியில் நிலைப்படுத்தும் வரைக்
 ச கும், அவர் இனையாமலுஞ்சோராமலுமிருப்பார்:
 தீவுகள் அவருடைய நியாயப்பிரமாணத்தைக்
 காத்திருக்கும்.

நீர் குருடருடைய கண்களைத்திறக்கவும், கட் டு
 டெண்டவர்களைக்காவலினின்றும்,இருளிலிருக்கி
 ரவர்களைச் சிறைச்சாலையினின்றும் விடுவிக்க
 வும்,—யெகோவாவாகிய நான் நீதியின்படி க
 உம்மைவரவழைத்தேன், உமதுகையைப்பிடித்
 து உம்மைக்காப்பாற்றுவேன், நான் உம்மைச்ச
 னங்களுக்கு உடன்படிக்கையாகவும் அந்நியதே
 சத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேனென்
 னும் இவ்வாக்கை,—வானங்களைச் சிருஷ்டித்
 து அவைகளைவிரித்து, பூமியையும் அதில் தோன்
 னும் யாவற்றையும் பரப்பி, அதிலுள்ள சனங்க
 ளுக்குச் சுவாசத்தையும் அதில் உலாவுகிறவர்க
 ளுக்கு ஆவியையுங்கொடுக்கிற தேவரு கிய
 யெகோவாவே சொல்லுகிறார்.—நானே யெ அ
 கோவா: இதுவே என் நாமம்: என்மகிமையை
 வேறொருவனுக்கும், என் துதியைத் தொழிற்
 பட்ட விக்கிரகங்களுக்கும் நான்கொடேன்.—
 பாருங்கள், பூருவகாலத்தில் தெரிவிக்கப்
 பட்டவைகள் நிறைவேறலாயின, இப்பொ
 முதுபுதியவைகளைத் தெரிவிக்கிறேன்: அவை
 கள் தோன்றுகிறதற்குமுன்னே அவைகளை உங்
 களுக்குச்சொல்லுகிறேன்.—சமுத்திரத்தில்யாத்
 ய திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே,
 தீவுகளே, அவைகளில் வசிப்பவர்களே, நீங்கள்
 யெகோவாவுக்குப் புதுப்பாட்டுப் பாடுங்

(யஅ)அதி.சச.க. சங்.எ.க.டு.(உய)யோபு.யெ.க.(உஉ)அதி.சடு.உ.க.(உக)அதி.சச.எ.அ. யோவா.யெ.யெ. எரே.
 ய.டு.(உச)அதி.சச.க. க.கொரி.அ.ச.(உடு)எஸ்ரூ.க.உ. (உசு) அதி.சக.க.(உஎ)அதி.சய்.க.(உஅ)அதி.சக.டு.—
 (சஉ. அதி. க.) அதி.சக.ய. அதி.டு.க.ய. மத்.யெ.யெ.யஅ.யெ. பிலி.உ.எ. மத்.க.யெ. மத்.யெ.டு. எபே.க.டு.
 யோவா.க.க.ச. (ச) ஆதி.சக.ய.(டு)அதி.க.டு. அதி.சக.க. லூக்.ச.யஅ. உதீமோ.உ.உச. எபி.உ.யெ.யெ. அதி.
 க.உ. (சு) அதி.சக.க. அதி.சக.சு.அ. லூக்.உ.க.ய. அப்.யெ.ச.எ. (எ) சக.யெ.க. அப்.யெ.உடு.(அ)அதி.சஅ.யெ.க.

கன்; பூமியின் கடைஎல்லையினின்றும் அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்.—வனமும் அதின்பட்டணங்களும், கேதாரியர் வசிக்ருங்கிராமங்களும் உரத்தசத்தஞ்செய்யக்கடவன்: கண்மலையில் வாசம்பண்ணுகிறவர்கள் பாடக்கடவர்கள், மலைகளின் உச்சிகளினின்று ஆரவாரிக்கக்கடவர்கள்.—அவர்கள் யெகோவாவின் மேன்மையைப் பாராட்டுவார்களாக, தீவுகளில் அவ்வந்துதியைப்பிரகாசிப்பிக்கக்கடவர்கள்.—யெகோவா பராக்கிரமவீரணப்போலப்புறப்பட்டு, யுத்தவீரணப்போலத் தமது குரோதத்தை எழுப்பிவிடுவார்: அவர் சத்தமிடுவார், மகாமுழக்கஞ்செய்வார்; தமது சத்துருக்களுக்கு விரோதமாய்த் தமது பராக்கிரமத்தைக் காட்டுவார்.—நான் நெடுங்காலம் பேசாமலிருந்தேன்; நான் என்னை அடக்கி மவுனமாயிருந்தேன்: இனிப்பிரசவிக்கிற ஸ்திரியைப்போல அலறுவேன்; அவர்களைப்போல பாழாக்கி விழுங்குவேன்.—நான் மலைகளையுங்குன்றுகளையும் வெறுமையாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, நதிகளைத் திட்டுகளாக்கி, குளங்களை வற்றப்பண்ணுவேன்.—நான் குருடரை, அவர்களுக்கு முன் தெரியாத பாதையின்வழியாகக் கொண்டிடுபோவேன்; அவர்களுக்குத்தெரியாதபாதைகளில் அவர்களை நடத்துவேன்: அவர்களுக்குமுன் இருளை ஒளியாகவும், கோணலை நேர்மையாகவுஞ்செய்வேன். இவையெல்லாம் அவர்களுக்குச்செய்வேன், அவர்களைவிடேன்.

யெ தொழிற்பட்ட விக்கிரகங்களை நம்பி, வார்ப்பான சொருபங்களைநோக்கி, நீங்கள் எங்கள் தேவர்களென்று சொல்லுகிறவர்கள் பின்னிட்டுவிடும்படி யுத்த மிகவும் வெட்கப்படுவார்கள்.—செவிடாமலி, கேளுங்கள்: குருடரே, நீங்கள் காணும்படியி விழியுங்கள்.—எந்தாசனையன்றிக் குருடன் யாவன், நான் அனுப்பிய தூதனைப்போலச்செவிடன் யாவன், சற்குணைப்போலக்குருடன் யாவன்; யெகோவாவின் தாசனைப்போலக் குருடன் யாவன்.—நீ அநேகங்காரியங்களைக்கண்டு சிந்திக்கிறதில்லை; செவிகளைத்திறந்தும் அவன் கேட்கவேயில்லை.—தமது நீதியினிமித்தம் யெகோவா மிகவும் பிரியமாயிருக்கிறார்; அவர் பிரமாணத்தை மகிமைப்படுத்திச் சிறப்பாக் குவார்.—இந்தச் சனங்களோ, கொள்ளையிடப்படும் குறையாடப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுடைய வாலிபர் கண்ணியலகப்படும், சிறைச்சாலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்: அவர்கள் கொள்ளைப்பொருளாவார்கள், விடுவிப்பார் ஒருவருமில்லை; அவர்கள் குறையிடப்படக்கையில் திரும்பக்கொடுவென்றுசொல்ல ஒருவருமில்லை.—உங்களுக்குள் இதற்குச்செவிகொடுத்துப் பின்வருவதைக் கருதிக்கேட்கிறவன் யா

வன்.—யாக்கோபைக் கொள்ளையாகவும், இரை உசவேலைக்கொள்ளைக்காரருக்கும் ஒப்பித்தவன் யாவன், யெகோவா அல்லவா; அவர்கள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தார்கள், அவருடைய வழிகளில்நடக்க விரும்பாமலும் அவருளியநியாயப்பிரமாணத்துக்குச்செவிகொடாமலுமிருந்தார்கள்.—அவர் அவர்களுக்குத் தமது உசகோபத்தின் உக்கிரத்தையும், யுத்தத்தின்பலத்தையுஞ் சொரியப்பண்ணினார்: அது அவளிற்றறி எரிந்தும் உணரான்; அது அவனைத்தகித்தும் அவன் சிந்தியான்.

சு. அதிகாரம்.

க. தேவன் தமது சபையாருக்கு அனுக்கிரகித்தல்: அ. தேவனுக்குரிய சனங்கள் அவருக்குச்சாட்சிகளாதல்: ஸ. பாபேல்விழுதல்: டி. தேவன் தமதுசனங்களை இரட்சித்தல்: உ. அவர்களைக்கண்டித்தல்.

யாக்கோபே, உன் சிருஷ்டிகர்த்தாவும், இரை வேலே, உன்னை உருவாக்கினவருமாகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார், நீ பயப்படாதே: நான் உன்னைமீட்டுக்கொண்டேன், நான் உனக்குப்பெயரிட்டேன்; நீ என்னுடையவன்.—நீ நீர்கண்மத்தியில் செல்லும்பொழுது நான் உன்னைடிருப்பேன்; நீ நதிகண்மத்தியில் செல்லும்பொழுது அவைகள் உன்மேல்புரளுவதில்லை: நீ அக்கினியில்நடக்கும்பொழுது நீ தகிக்கப்படாய்; அக்கினிச்சவாலு உன்னில்பற்றாது.—யெகோவாவாகிய நான் உன் தேவன், இரைவேலரின்பரிசுத்தராகிய நான் உன் இரட்சகர்: உன்னைமீட்கும்பொருளாக நான் என்கித்தையும், உனக்குப்பிரதியாகக்கூடையும்கேசுபாவையும்கொடுத்தேன்.—நீஎன்பார்வைக்குமிகவும் அருமையானவளுனபடியினால் மென்மை பெற்றாய், நான் உன்னைநேசிக்கிறேன்: ஆதலால் நான் உனக்குநடாகமனுஷரையும், உன்பிராணனுக்கு நடாகச் சனங்களையுங் கொடுத்தேன்.—நான்உன்னைடிருக்கிறேன்: ஆனபடியால் நீ பயப்படாதிரு: கீழ்த்திசையினின்று உன்சந்ததியை வரப்பண்ணுவேன், மேற்றிசையினின்று உன்னைச்சேர்ப்பேன்.—நான்வடகிசையைநோக்கி, நீ ஒப்புக்கொடுவென்றும், தென்திசையைநோக்கி, வைத்துக்கொள்ளாதேயென்றும், என்புத்திரரைத்தூரதேசத்தினின்றும்என்புத்திரிகளைப் பூமியின் கடையினின்றுகொண்டு வாரங்களைஎன்றுஞ்சொல்லுவேன்.—என்நாமத்தைத்தரித்த யாவரும் என்மகிமையைப்பிரகாசிப்பிக்கும்படி என்ஊர் சிருஷ்டிக்கப்பட்டும், உருவாக்கப்பட்டும், செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கண்களிருந்துங்குருடரும், காதுகளிருந்துஞ்செவிடருமாகிய சனங்களைப் புறப்படப்பண்ணுங்கள்.—சருவதேசத்தாரும் ஏகமாய்க்கூடிவரு

(யெ)சங்.கள.எ.(யக)அதி.சு.அ. எசேக்.யெ.உ.(உய)ரோ.உ.உக.(உடு)உ.இரா.உடு.க.ஒசி.எ.க.—(சு.அதி.க.) அதி.சச.உ.ச.உ.ச. அதி.சஉ.சு.(உ)சங்.கக.க., உபா.கக.சு.அ. தானி.க.உடு.உஎ. (க) நீதி.யக.அ. (டு) அதி.சச.உ. எரோ.கய.ய.யக.(எ) அதி.சு.க.யக. யாக்.உ.எ. சங்.ரா.க. யோவா.க.க.டு. உ.கொரி.டு.யெ. எபே.உ.ய. அதி.சஉ.யக. எசேக்.யெ.உ.

வார்களாக, சகல சாதியாரும் கூடுவார்களாக: அவர்களுக்குள் இதைத்தெரிவிக்க வல்லவன்யாவன்; இனிச்சம்பவிற்கும் முதற்காரியத்தை நமக்குவெளிப்படுத்தவல்லவன் யாவன்; தாங்களுக்குற்றமற்றவர்களென்று விளங்கும்படி தங்கள்சாட்சிகளை ஏற்படுத்தக்கடவர்கள்: இல்லாவிட்டால் அவர்கள்கேட்டு, இதுசத்தியமென்று சொல்வார்களாக.—நீங்கள் உணர்ந்து என்னைவிசுவாசித்து, நானே தேவனென்று அறியும்படி, நான்தெரிந்துகொண்ட என் தாசனும், நீங்களும் என்சாட்சிகளென்று யெகோவா சொல்லுகிறார்: எனக்கு முன்பு ஒரு தேவனும் உண்டானதில்லை, பின்பு உண்டாவதில்லை.—நானே யெகோவா; யென்னையன்றி இரட்சகரில்லை.—அந்நிய தேவன் உங்களுக்குள்ளில்லாதபொழுது நான் தெரிவித்தேன், இரட்சித்தேன், அதைவெளிப்படுத்தினேன்: நானே தேவனென்பதற்கு நீங்களே என்சாட்சிகளென்று யெகோவா சொல்லுகிறார்.—
 யெகோவா காலந்தோன்றுமுன்னும் நானே தேவன்; என்கையினின்று விடுவிக்க வல்லவனில்லை: நான் என்கிரியையைச் செய்கிறேன், தடுப்பவன்யாவன் உங்கள் மீட்பரும், இலரவேலின் பரிசுத்தருமாகிய யெகோவா, உங்கள் நிமித்தம் நான் பாபேலுக்குச் செனை உயனுப்பி, அங்குள்ள சகலதாழ்ப்பாண்களையும் சந்தோஷக் கப்பல்களிலுள்ள கல்தேயரையுந் தாழ்ப்பண்ணுவேன்.—
 யெகோவா நான் யெகோவா, உங்கள் பரிசுத்தர், இலரவேலின் சிருஷ்டிகர்த்தா, உங்கள் இராசாவென்று சொல்லுகிறார்.—அவர்கள் எழுந்திராதபடிக்கு ஏகமாய்விழுந்துகிடந்தார்கள்: ஒரு திரி அவிந்துபோகிறதுபோல அவிந்துபோனாகளையென்று, சமுத்திரத்தில் மார்க்கத்தையும் வலியநீர்களிலேபாதையையுமுண்டாக்கி, இராதத்தையும், குதிரையையும், பராக்கிரமசேனையையும் புறப்படப்பண்ணிவந்த யெகோவா சொல்லுகிறார்.—
 யெகோவா நீங்கள் முந்தினவைகளை நினையாதிருங்கள், பழையவைகளைச் சிந்தியாதிருங்கள்.—பாருங்கள், நான் புதியகாரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அதுதோன்றும்; நீங்கள் அதைமதிக்கமாட்டீர்கள்; நான் வனத்தில் வழியையும், வனாந்தரத்தில் நதிகளையுமுண்டாக்குவேன்.—நான்தெரிந்துகொண்ட என் சனங்களுடையதாகத்துக்கு வனத்தில் சலத்தையும், வனாந்தரத்தில் நதிகளையுந்தோற்றுவிக்கிறபடியினால் காட்டியிருக்களும், வலியசுரப்பமும், ஒட்டகப்பட்சிகளும் என்னைக்க உகனம்பண்ணும்.—நான் என்னிமித்தஞ்சிருஷ்டித்த இரத்தச்சனங்கள் என்மகிமையைப் பிரகாசிக்கப்பண்ணுவார்கள்.

யாக்கோபே, நீ என்னிடத்தில் பிரார்த்தனை உட்பண்ணவில்லை; இலரவேலே, நீ என்னைப்பாரமென்று பாவித்தாய்.—தகனபலியிடுவதற்கு நீ உகன் ஆகினே என்னிடத்தில் கொண்டுவரவில்லை; நீ உன் பலிகளினால் என்னைக்கனம்பண்ணவில்லை. நான் நைவேத்தியபாரத்தை உன்மேலேற்றவில்லை, தூபங்காட்டும்படி நான் உன்னைத்துயரப்படுத்தவில்லை.—நீ என்னிமித்தம்விலைகொடுத்திச் சகந்தப்பட்டையைக் கொள்ளவில்லை, பலினிணத்தினால் என்னைத் திருத்திப்படுத்தவில்லை: உன்பாவங்களினால் என்மேற் பாரமேற்றினாய், உன்குற்றங்களினால் நீ என்னைத் துயரப்படுத்தினாய்.—ஆகிலும் நானே என்னிமித்தம் உரு உன்மீறுதல்களைத் துடைக்கிறேன், உன்பாவங்களை நான் நினைவேன்.—இப்பொழுது உன்வழக்கை நான் நினைக்கும்படிபண்ணுவாய்: நாம் கூடிவந்து நியாயம்விசாரிப்போம்: நீ நீதிமாலுக்களிற்கும்படி உன்காரியத்தைச் சொல்லு.—உன் ஆதிபிதாபாவஞ்செய்தான், உன்போதாக்கள்கட்டளைமீறி என்னை விரோதித்தார்கள்.—ஆகையால் உன்பரிசுத்தல்தானத்தின் அபிபதிகளை அசுத்தப்படுத்தினேன், யாக்கோபைச்சாபத்துக்கும், இலரவேலை நிர்த்தனைக்கும் ஒப்பித்தேன்.

சச. அதிகாரம்.
 க. தேவன் சபையாருக்கு வாக்குத்தந்து செய்தல்: க. பிரதிமைகள் இல்பொருளைக்காட்டல்: க. பிரதிமைகளைச் செய்பவர்களின் அஞ்ஞானத்தைத்தெரிவித்தல்: உக. தேவனைத்துதிக்கும்படி வேண்டல்.

என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இலரவேலே, நீ இப்பொழுதுகேள்.—உன்னைச்சிருஷ்டித்து, உன் மாதாவின் கருப்பத்தில் உன்னை உருவாக்கி உனக்குத் துணைசெய்கிற யெகோவா, என் தாசனாகிய யாக்கோபே, நான்தெரிந்துகொண்ட யெருசலே, நீயப்பாபாதிரு.—தாக்கொண்டவன்மேல் சலத்தையும், வறண்டபூமியின்மேல் நீர்த்தாரைகளையும் ஊற்றுவேன்: உன் சந்ததியின்மேல். என் ஆவியையும், உன்வயிச்சத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையுஞ்செரிவேன்.—அதினால் அவர்கள் புல்லிலுள்ளவைகளையும், நீர்க்கால்களினோரத்திலுள்ள அலரிச்செடிகளையும் போலவனருவார்கள்.—ஒருவன், நான் யெகோவா வினாடையவெனப்பான்; ஒருவன் தனக்கு யாக்கோபின் பெயரைத்தரித்துக்கொள்ளுவான்; ஒருவன் யெகோவாவுக்கென்று கையெழுத்துவைத்து, இலரவேலின் நாமத்தைச்சூட்டிக்கொள்ளுவானென்று சொல்லுகிறார்.—இலரவேலின் இராசாவாகிய யெகோவா

(ய) அதி.சஉ.க. அதி.சக.ச. (யக) அதி.சரு.உய. ஒசி.யக.ச. (யஉ) உபா.கஉ.யக. அதி.சச.அ. (யக) சங்.கய.உ. யோவா.அ.ரு.அ. யோபு.க.ய.உ. (யஎ) யாத்.யச.யக.உஉ. யோச.க.ய.உ.யக. யாத்.யச.ச—க. (யஅ) எரே.யக.யச. (யக) உ.கொரி.ரு.யெ. வெளி.உக.ரு. யாத்.யஎ.சு. எண்.உய.யக. (உய) அதி.சஅ.உக. (உச) லூக்.க.எஉ.எக. எபே.க.ரு.சு. மல்.க.யக. (உக) ஆமோ.ரு.உரு. (உச) மல்.உய.எ. (உரு) அதி.சஅ.க. எரே.ரு.ய.உய. அப்.க.யக. எசேக்.கச.உஉ., அதி.க.ய.அ. எரே.கக.கச. (உஎ) மல்.உ.எ.அ. (உஅ) புல.உஉ.சு.எ. எரே.உச.க. தானி.க.யக. சக.அ.யக.—(சச) அதி. க.) அதி.சக.க. எரே.கய.ய. (உ) அதி.சக.க.எ. உபா.கஉ.யரு. (க) யோவே.உஉ.அ. யோவா.எ.க.அ. அப்.உ.ய.அ. (சு) அதி.சக.க.ய.யச. அதி.சக.ச. வெளி.க.அ.யஎ.

கோவா, அவனை மீட்டுஞ் சேனாபதியாகிய யெகோவா வாக்கையருளிச்செய்கிறார்; நானே ஆதி, நானே அந்தம்; என்னையன்றித் தேவனில்லை.—ஆதிகாலத்திலுள்ள சனங்களை நான் ஸ்தாபித்ததுமுதல் என்னைப்போலவருங்காரியங்களை வரவழைத்து வெளிப்படுத்தி, என்னிமித்தங்கிரமப்படுத்துகிறவன்யாவன்; அவர்கள் நிகழுகாரியங்களையும் வருங்காரியங்களையும் வெளிப்படுத்தக்கடவர்கள்.—நீங்கள் பயப்படவும் வேண்டாம், கலங்கவும் வேண்டாம்: அக்காலமுதல் நான் லலவா அதை உங்களுக்குத் தெரிவித்து வெளிப்படுத்தினேன், நீங்களே என்சாட்சிகள். என்னை யன்றித் தேவனுண்டாம்; தேவனரு கண்மலையில்லை யே; ஒருவனையும் அறியேன்.

க. விக்ரகங்களைத் தொழிற் படுத்துகிறவர்களையாவரும் வீணர்; அவர்கள் விரும்பும் பொருள் பலன்தராது; அவைகள் தங்களுக்கே சாட்சி; அவைகள் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவர்கள் வெட்கப்படுவார்கள்.—தேவனை உருவாக்கிப் பலன் தராது விக்ரகத்தை வார்த்துகிறவன்யாவன்.—பாருங்கள், அவன் கூட்டாளிகள் யாவரும் வெட்கப்படுவார்கள்: தொழிற் காரர்மனுஷர், அவர்களெல்லாரும் கூடிவந்துநிற்கக்கடவர்கள்; அவர்கள் ஏகமாய் அச்சங்கொண்டுவெட்கப்படுவார்கள்.—கொல்லன் கோடாரியைச் செய்வதற்கு இரும்புத்துண்டெடுத்து, தழலிலே வேலைசெய்து அதைச்சுத்தியலால் உருவாக்கி, தன் புயபெலத்தினால் அதைச்செய்ய மீட்டுவருகையில் அவன்பசிகொண்டிபெலன்றிப்போகிறான்: நீர் குடியாமல் இளைத்துப்போகிறான்.—தச்சன் தூல்பிடித்து ஆயுதத்தினால் ரூபத்தைக்குறித்து, உளிகளினால் வேலைசெய்து, கவராசத்தினால் அதைவருத்து, ஒரு ஆயத்தில்வாசமாய்நிற்கும்படி மறுவடினுடைய சாயலாகமனுஷலட்சணத்துக்கிசைய உருவாக்குகிறான்.—அவன் தனக்காக ஏரல்விருட்சங்களைத்தறிக்கிறான், திர்சா அல்லோன் விருட்சங்களைத் தேடுகிறான், காட்டுமரங்களுக்குள்ளே வலிமையான மரத்தைத் தெரிந்துகொள்வான்: ஒரென்விருட்சத்தைநடுகிறான், மழையினால் செழித்தோங்கும்.—மனுஷன் அவைகளில் நெருப்புமூட்டுவான்: அவைகளை யெடுத்துக் குளிர்காய்வான்; நெருப்பைமூட்டி அப்பஞ்சுவான்; அதினால் ஒரு தேவனை உருவாக்கி அதை நமஸ்கரிப்பான்; தொழிற்பட்டவிக்ரகத்தை யுண்டாக்கி நமஸ்காரம்பண்ணுவான்.—அதிற்சிலுதுண்டை அடுப்பிலெரிக்கிறான்; சிலுதுண்டினால் இறைச்சியைச்சமைத்துப் புகிக்கிறான்; பொரிக்கவேண்டியதைப்பொரித்துத் திருத்தியாய்ப்புகிக்கிறான்: குளிர்நங்காய்ந்துகொண்டு, ஆ ஆ, சடுகின்றது, நான் நெருப்புக்

கண்டெனென்கிறான்.—மீந்ததுண்டைத் தொழிற் பட்ட விக்ரகத்தேவனுக்கேச்செய்து, அதினிடத்தில் விழுந்துவணங்கி, அதற்குப் பூசைசெய்வான்: அதைநோக்கி, நீர் என்தேவன்; என்னை இரட்சியுமென்று சொல்லிப்பிரார்த்தனைப்பண்ணுவான்.—அவர்களையார்கன், உணரார்கள்: அவர் யுகன்காணாதபடி அவர்கள் கண்களையும், அவர்கள் உணராதபடி அவர்களுடைய இருதயங்களையும் மூடினார்.—அதிற்சிலுதுண்டை அடுப்பிலெரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையஞ்சுட்டு இறைச்சியையுமபொரித்துப் புகித்தேன்; மீந்ததுண்டை அரோசியமாக்கலாம், ஒருமரத்துண்டெக்குமுன்பாக நமஸ்காரம்பண்ணலாமாவென்று சொல்லச்சிந்தனையும், அறிவும், புத்தியும் அவர்களுக்கில்லை.—இவன் சாம்பலைப்புகிக்கிறான்: மடையுருள்கொண்ட இவன்மனம் இவனைமோசப்படுத்துகின்றது, இவன் தன்பிராணனை விடுவிக்கவுமாட்டான், என்வலக்கையில் பொய்மையில்லையோவென்று சொல்லவுமாட்டான்.

யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளைநினை; உகநீ என் தாசன்: நான் உன்னைச்சிருஷ்டித்தேன்; நீ என் தாசன்: இஸ்ரவேலே, நீ என் லால் மறக்கப்படமாட்டாய்.—உன் மீறுதல்களைக் கார்டமே உகம்போல் ஒழியப்பண்ணினேன், மெகம்போல் உன் பாவங்களை நிவாரணஞ்செய்தேன்: நான் உன்னைமீட்டுக்கொண்டேன்; ஆதலால் நீ என்னிடத்தில் திரும்பு.—வாணங்களை, யெகோவா இதைச்செய்தார்; ஆதலால் நீங்கள் பாடுங்கள்: யெகோவா யாக்கோபைமீட்டு இஸ்ரவேலருக்குள்ளே புகழ்ச்சிபெற்றார்: ஆதலால் பூமியிலுள்ள தாழ்ந்த ஸ்தானங்களே, ஆனந்தமுழக்கமிடுங்கள், மலைகளே, சோலைகளே, அவைகளிலுள்ள விருட்சங்களே, நீங்கள் கெம்பிரமாய்ப்பாடுங்கள்.—எல்லாவற்றையுஞ்செய்து, தானை உகவாணங்களைவிரித்து, பூமியைப்பரப்புகிற யெகோவா நானேயென்று, உன்னைமீட்டு உன் மாதாவின் கருப்பத்தில் உன்னை உருவாக்கினவராகிய யெகோவா சொல்லுகிறார்.—அவர் உடுபொய்யருடைய குறிகளை அபத்தமாக்குகிறார், குறிசொல்லுகிறவர்களை மூடராக்குகிறார்; ஞானிகளுடைய புத்தியை விபரிதமாக்குகிறார், அவர்களுடைய ஞானத்தை மூடமாக்குகிறார்.—அ உகவர் தமது பணிவிடைக்காரனுடைய வாக்கைநிலப்படுத்தி, தமது தாருடைய ஆலோசனையைச் சித்திக்கச்செய்கிறார்; அவர் யெருஷலேமைநோக்கி, நீ குடியேற்றப்படுவாயென்றும், யூதாநகரங்களைப்பார்த்து, நீங்கள் கட்டப்படுவீர்களென்று சொல்லி, அதின் பாழான ஸ்தானங்களைத்திரும்பவுஞ் சீர்ப்படுத்துவேனென்று சொல்லுகிறார்.—அவர் ஆழியைநோக்கி, வற்றிப்போவென் உக

(எ) அதி.சக.ச.உ.உ. (அ) உபா.ச.க.க.க.க. க.சாமு.உ.உ. உ.சாமு.உ.உ.க.உ. உபா.க.உ.ச. (க) அதி.சக.உ.ச.உ.க. சங்.ய.க.உ.ச., (ய) எரே.ய.க. அபக.உ.ய.அ. (யஉ) அதி.ச.ய.க. எரே.ய.க., (யஅ) அதி.ச.க.உ.ய. உ.தெச.உ.ய.க. (யக) அதி.ச.க.அ. (உய) ஒசி.ச.ய.உ. ரோ.க.உ.க. உ.தெச.உ.ய.க. (உஉ) அதி.ச.க.க.உ.க. க.கொரி.க.உ.ய. க.பே துரு.க.ய.அ.ய.க. (உக) சங்.க.க.ய.க.ய.உ. எரே.க.ச.அ. வெளி.ய.அ.உ.ய. (உச) யோபு.க.அ. (உடு) அதி.ச.எ.ய.க. எரே.க.ய.க.க. க.கொரி.க.உ.ய. (உசு) சக.க.ச. (உஎ) எரே.க.ய.க.அ.

றும், உன்நதிகளைவற்றப்பண்ணுவேனென்றுஞ்
 ௨௮ சொல்லுகிறார்.—அவர், கோரெஷ் என் மெய்ப்
 பன், என்னுள்ளத்தை நிறைவேற்றுவான்: அ
 வன் யெருஷலேமை நோக்கி, நீகட்டப்படுவா
 யென்றும், ஆலயத்தை நோக்கி, உன் அஸ்திபா
 ரம் ஸ்தாபிக்கப்படுமென்றுஞ்சொல்லுவானென்
 பதை அவனைக்குறித்துச்சொல்லுகிறார்.

சடு. அதிகாரம்.

க. தேவன் தமது சனங்களை இரட்சிக்கவும் பா
 பேலைச் சங்கரிக்கவும் கோரேஷை ஏற்படுத்த
 தல்: ௮. கோரேஷ் இரட்சைசெய்து தன் கிரி
 யையைச்சித்தியாக்கல்: ௨௩. தேவதைகள் இல்
 பொருணெனக்காட்டல்.

யெ கோவாவாகிய நான் அபிஷேகம்பண்
 ணின கோரெஷுக்கு முன்பாகச் சாநியாரைக்
 கீழ்ப்படுத்தி, இராசாக்களின் இடைக்கட்டுகளை
 யவழித்து, பின்பு அவன் வலக்கையைப் பிடித்
 துக்கொண்டு அவனைநோக்கி, அடைக்கப்படாத
 படி இருக்கிற குள்ளக்கதவுகளைத் திறக்கும்பொ
 ருட்டு.—நான் உனக்குமுன்னேபோய்க் கோண
 லை நேர்மையாக்குவேன்: வெண்கலக்கதவுக
 ளை உடைத்து இருப்புத்தாழ்களை முறித்துப்போடு
 வேன்.—அந்தகாரத்திலுள்ளபொக்கிஷங்களையும்,
 மறைவிடங்களில்புதைக்கப்பட்ட திரவியங்க
 ளையும் உனக்குத்தருவேன், அதிலால் உன்பெயர்
 சொல்லி அழைத்த யெ கோவாவாகிய நான்
 இஸரவேலின் தேவனாயிருக்கிறேனென்று
 அறிவாய்.—என் தாசுகிய யாக்கோபினியித்த
 மும், நான் தெரிந்துகொண்ட இஸரவேலினியித்
 தமும், நீ என்னை அறியாதிருக்கையில் நான் உன்
 நாமத்தைச்சொல்லி உனக்குப்பெயரைக்கொடுத்
 தேன்.

௨
 ௩
 ௪
 ௫
 ௬
 ௭
 ௮
 ௯
 ௧௦
 ௧௧
 ௧௨
 ௧௩
 ௧௪
 ௧௫
 ௧௬
 ௧௭
 ௧௮
 ௧௯
 ௨௦
 ௨௧
 ௨௨
 ௨௩
 ௨௪
 ௨௫
 ௨௬
 ௨௭
 ௨௮
 ௨௯
 ௩௦
 ௩௧
 ௩௨
 ௩௩
 ௩௪
 ௩௫
 ௩௬
 ௩௭
 ௩௮
 ௩௯
 ௪௦
 ௪௧
 ௪௨
 ௪௩
 ௪௪
 ௪௫
 ௪௬
 ௪௭
 ௪௮
 ௪௯
 ௫௦

தன்னை உருவாக்கினவரோடே வழக்காடலாமா;
 ஐயோ, அவனுக்கு ஆபத்துவரும்; கனிமண்குயவ
 னைநோக்கி, நீ என்னசெய்தாயென்று சொல்லத்
 தருமா; உன்கிரியையானது, இவனுக்குக்கையில்
 லையென்று சொல்லலாமா.—ஐயோ, தன் பிதா
 வைநோக்கி, நீ எதைச் சனிப்பித்தாயென்றும், மா
 தாவைநோக்கி நீ எதைப்பிரசவித்தாயென்றுஞ்
 சொல்லுகிறவனுக்கு ஆபத்துவரும்.—இஸரவே
 யின் பரிசுத்தரும், அவன் சிருஷ்டிகர்த்தாவு
 மாகிய யெ கோவா, நீங்கள் என் பின்னைக
 ளைக்குறித்துவருங்காரியங்களினை என்னிடத்தில் வி
 னாவுங்கள், என்கைக்கிரியையைக்குறித்து எனக்
 குக்கட்டளையிடங்கள்.—நானே பூமியைச்சிருஷ்டி
 யடித்தேன், அதில் வசிக்கும் மனுஷனை உருவாக்க
 கினேன்: என் கரங்கள் வானங்களை விரித்தன,
 அதிலுள்ளசேனைகளைத் திறக்கும் நான் கட்டளை
 யிட்டேனென்றார்.—நான் அவனை நீதியின்படி யெ
 எழுப்பினேன், அவனுடைய வழிகளெல்லாவற்றை
 யுஞ்செவ்வைப்படுத்தவேன்: அவன் என் க
 ரத்தைக்கட்டுவான், சிறைப்பட்ட என்னுடை
 யவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாம
 லும் விடுவிப்பானென்று சேனாபதியாகிய யெ
 கோவா சொல்லுகிறார்.—எகிப்தின் செவ்வியச
 மும், கூவுதின் வியாபாரமும் நெடியவர்களா
 கிய சபேயருடன் உன்கையில்லக்கப்பட்டு, உனக்
 கு ஆனீனமாகும்: அவர்கள் உன்பின்னே நடப்
 பார்கள்; விவங்குபூட்டப்பட்டு உன்னிடத்திற்
 சேர்ந்து, உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்
 கிறாரென்றும், அவரேயல்லாமல் வேறு தேவ
 னில்லையென்றுஞ்சொல்லி, உன்னிடத்தில் நம
 ஸ்காரம்பண்ணிப் பிரார்த்தனைசெய்வார்களென்
 று யெ கோவா சொல்லுகிறார்.—இஸரவேலின் யெ
 தேவனே, இரட்சகரே, நீரே புத்திக்கட்ட
 டாத தேவன், இது சத்தியம்.—விக்கிரகங்களை யெ
 உண்டுபண்ணுகிறவர்களுவாரும் வெட்கப்பட்டு
 இலச்சையடைந்து ஏகமாய்க் கலங்குவார்
 கள்.—இஸரவேலோ, யெ கோவா வினாவுநித்ய
 திய இரட்சிப்பைப்பெறுவான்: நீங்கள் வெட்
 கப்படவுமாட்டீர்கள், என்றும் இலச்சையடை
 யவுமாட்டீர்கள்.—வானங்களைச் சிருஷ்டித்த யெ யெ
 கோவா, பூமியை வெறுமையாயிருப்பதற்குச்
 சிருஷ்டியாமல் குடியேறும்படி அதையுருவாக்கி
 ஸ்தாபித்த தேவன், நானே யெ கோவா;
 வேறில்லையென்று சொல்லுகிறார்.—நான் அந்த
 ரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்தி
 லுஞ்சொல்லவில்லை: என்னைத் தேடுங்களென்
 று நான் யாக்கோபின், சந்ததியாருக்கு வீணாகச்
 சொல்லவில்லை: யெ கோவாவாகிய நான்
 நீதியைப்பேசுகிறேன், உண்மையானவைகளைத்
 தெரிவிக்கிறேன்.

(௨௮) உ.நா.௭.௧௬.௨௨,௨௩. எஸ்.ரூ.க.க.,—(சடு. அதி. ௧.) அதி.ச.க.யெ. தானி.டு.கூ.யெ. (கூ)யா.த.கூ.யெ.யெ. (ச)
 அதி.ச.ச.க. க.தெ.ச.ச.டு. (டு) உ.பா.ச.கடு,கக. வ.ச.யெ.யெ.யெ.யெ. (சு) மல்.க.யெ. (எ) ஆ.மோ.க.க. (அ)சங்.
 எ.உ.க. (க) எரே.யெ.சு. ரோ.க.உ.யெ. (யெ) எரே.க.க.க. ஏசா.உ.க.உ.க. (யெ) எரே.உ.எ.டு. ஆதி.க.உ.சு.உ.எ. ஆதி.
 உ.க. (யெ) உ.நா.௭.௧௬.௨௨,௨௩. எஸ்.ரூ.க.க., அதி.ச.ச.உ.அ. அதி.டு.உ.க. (யெ) சங்.எ.உ.யெ.யெ. ச.ச.அ.உ.உ.௨.க.
 க.கொ.ரி.யெ.உ.டு. (யெ) சங்.ச.ச.உ.ச. (யெ) அதி.ச.ச.யெ. (யெ) ரோ.யெ.உ.க. (யெ) உ.பா.கூ.யெ. சங்.யெ.க.அ.

உய அந்நிய தேசத்தாரினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடிவாருங்கள்; ஏகமாய்ச்சமீபித்துவாருங்கள், தங்கள்கையினுல்தொழிற்பட்டவக்கிரகத்தின் மரத்தைச்சமந்து இரட்சிக்கத் திராணியில்லாத தேவனைநோக்கிப் பிரார்த்தனைசெய்பவர்கள் அறிவில்லாதவர்களாயிருக்கிறார்கள்.— உக நீங்கள் அறியப்படுத்துங்கள், அவர்களைச் சமீபமாய்க் கொண்டவாருங்கள்; அவர்கள் ஒருவரோடொருவர ஆலோசனைபண்ணக்கடவர்கள்: பூருவகாலத்தில் இதைப் பிரசித்தம் பண்ணினவன்யாவன், ஆதிமுதற்கொண்டு இதைத்தெரிவித்தவன் யாவன், யெகோவாவாகிய நானல்லவா; நீதியுள்ள தேவனும் இரட்சகருமாகிய என்னையன்றிவேறுதேவனில்லை; என்னை உஉ தவிரவேறொருவருமில்லையே.—பூமியின்கடையெல்லை எங்குமுள்ளவர்களே, என்னைநோக்கி இரட்சிப்புப்பெற்றுக்கொள்ளுங்கள்: கானே உக தேவன், வேறில்லை.—முழங்கால்கன்யாவும் எனக்கு முன்பாக முடங்குமே, ஒவ்வொரு நாளும் ஆணையிடமென்று நான் என்னைக்கொண்டு ஆணையிடகிறேன், இவ்வாக்கு நீதியின்படி என் உச வாயினின்று புறப்பட்டது, இதுமாறாது.—யெகோவா விடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவனே சொல்லுவான்: அவரிடத்தில் வருவார்கள்; அவரை அரோசிக்கிற உடுவர்கள் யாவரும் வெட்கப்படுவார்கள்.—இலரவேல் சந்ததியார் சமஸ்தரும் யெகோவாவினுல் நீதிமன்களாக்கப்பட்டுமேன்மைபாராட்டுவார்கள்.

சகா. அதிகாரம்.

க. பாபேலும் அதிலுள்ள பிரதிமைகளும் நாசமடைதல்: கூ. தேவனுக்குரிய சனங்கள் இரட்சிப்புப்பெறல். பிரதிமைகள் இவ்வொருவனக்காட்டல்: அ. ஆராய்ந்துபார்க்கும்படிவெல்: உஉ. இரட்சிப்பைத்தெரிவித்தல். பேல் தாமுகிரான், நேபோ குனிகிரான், அவர்களுடைய வக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும், நாட்டுமிருகங்களுக்குஞ்சுமையாயிருக்கின்றன: ஏற்றப்பட்ட உங்கன்சுமைகள் இளைப்புள்ளமிருகத்துக்குப் பாரமாயிருக்கின்றன.—அவர்கள் ஏகமாய்க்குனிந்து தாமுகிரார்கள்; அவர்கள் சுமைகளை விடுவிக்கக்கூடாது, தாங்களுக்கு சிறைப்பட்டுப்போகிறார்கள். கூ யாக்கோபின் வயிச்சத்தாரே, இலரவேல் வயிச்சத்தில் மீந்திருக்கிற சனங்களே, எனக்குச்செவிகொடுங்கள், உதரத்தில் தோன்றினதுமுதல் உங்களைத்தாங்கினேன், கருப்பத்தில் தோன்றினகாலமுதல் உங்களைச்சமந்தேன்:—நீங்கள் விருத்தாராகும்வரைக்கும் அப்படிச்செய்வேன்; உங்கள்

மயிரகரைக்கும்வரைக்கும் உங்களைச்சமப்பேன்: நான் உங்களைச் சிருஷ்டித்தேன், தாங்குவேன்; சமந்து உங்களை இரட்சிப்பேன். நீங்கள் என்னை ஆருக்குச்சமானமாக்குவீர்கள், இருவருக்கு சமமென்று நீங்கள் என்னை ஆருக்கு ஒப்பிடுவீர்கள்.—பையினின்று பொன்னைக்கொட்டி, வெள்ளியைத்தராசில்நிறுத்து, தேவனைச் செய்யும்படி தட்டானுக்குக் கூலிகொடுக்கிறார்கள்; அவர்கள் தாழ்ந்து நமஸ்காரம்பண்ணுகிறார்கள்.—அவனைத் தோளினமேலேற்றிக்காவி, அவன்ஸ்தானத்தில் அவனைவைக்க, அவனங்கேநிற்பான்; அவன் தன் ஸ்தானத்தைவிட்டுநீங்கான்: ஒருவன் அவனைநோக்கி ஒலமிட்டாலும் அவன் உத்தரங்கொடுக்கிறதில்லை, ஆபத்தினின்று அவனை இரட்சிக்கமாட்டான்.—இதை நிரிந்து உங்கள் ஆண்மையைக்காட்டுங்கள்: பாலிகளே, இதைமனதில் வையுங்கள்.—பூருவகாலத்தில்கடந்தவைகளை நினையுங்கள்: கானே தேவன், வேறில்லை; கானே தேவன், எனக்கு நிகரில்லை.—என் ஆலோசனைநிலைநிற்கும், என்சித்தம்முழுவதும் நிறைவேற்றுவேனென்று சொல்லி, அந்தத்திலுள்ளவைகளை ஆகியிலுமறிவிக்கிறேன், இன்னுந்தோன்றாதவைகளைப் பூருவகாலத்திலுந்தெரிவிக்கிறேன்.—நான் கீழ்த்திசையினின்று கழுகையும், தூரதேசத்தினின்று எனது ஆலோசனையையும், மனுஷனையும் வரவழைக்கிறேன்: நான் சொன்னேன், அதைச்சித்தியாக்குவேன்; நான் அப்பிராயங்கொண்டேன், அதைமுடிப்பேன். முருடான இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் துரமானவர்களே, என்வாக்கைக்கேளுங்கள்.—என் நீதி சமீபிக்கச்செய்வேன்; அது தூரத்தில் வகரில்லாது, என் இரட்சிப்புத்தாமதியாது: நான் என்மகிமைப் பிரகாசமாகிய இலரவேலினிமித்தம் சீயோனில் இரட்சிப்பை ஏற்படுத்துவேன். சள. அதிகாரம். பாபேலுக்குவருந் தண்டனையையும் அதின்கான வித பாவங்களையும் வருணித்தல். பாபேல்குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கிப்புழுதியிலிரு: கல்தேயரின்குமாரத்தியே, சிங்காசனமில்லாமல் தரையிலிரு: இனி நீ மெல்லியலென்றும் சுகச்செல்வியென்றும் அழைக்கப்படமாட்டாய்.—திரிகைகெடுத்தமாவைத்திரி: உன் முக்காட்டைகீக்கு, உன் தொடை தெரியும்படி உன் வஸ்திரத்தின் தொங்கலைத்தாக்கியெடுத்து ஆறுகளைக்கடந்துபோ.—உன் நிருவாணம் வெளிப்படும், உன் இலச்சை காணப்படும்: நான் பழிவாங்குவேன், எந்த மனுஷனையும் இரட்சியேன்.—இலரவேலின் பரிசுத்தருக்கு சேர்ப்பு தியுமாகிய யெகோவாவென்னும் காமத்தை

(உய) அதி.சக.எ. ரோ.க.உஉ,உக.(உக) அதி.சக.உஉ. அதி.சச.அ. (உக) ஆதி.உஉ.ய. எபி.ச.யக. ரோ.யச.யக. பிலி.உ.க. ஆதி.கக.க.உக. உபா.க.யக. (உச) ஏரே.உக.க. க.கொரி.க.க.ய. (உடு) க.கொரி.க.க.க.—(சக. அதி. க.) ஏரே.ய.உ. ஏரே.ய.க. (உ) ஏரே.ச.அ.எ. (க) யாத்.யக.ச. சங்.வக.க. (ச) மல்.க.க. (க) அதி.ச.ய.யக. ஏரே.ய.க. (எ) ஏரே.ய.க. அதி.ச.க.உ.ய. (அ) அதி.ச.ச.யக. (க) உபா.க.உ.எ. அதி.ச.க.க.உ.க. (ய) அதி.ச.க.உ.க. சங்.க.க.யக. நீதி.யக.உ.க. அப்.க.க.க. எபி.ச.ய.எ. (யக) அதி.ச.ச.உ.அ. எண்.உக.யக. (யஉ) ரோ.ய.க. (யக) ரோ.க.ய.எ. அபக.உ.க.—(சஎ. அதி.க.) ஏரே.ச.அ.ய.அ. (உ) யாத்.யக.க. (க) ஏரே.யக.உஉ,உச. நா.க.க.க. ரோ.ய.உ.யக.

இ யுடையவரே, எங்கள்மீட்பார்.—கத்தேயரின் கு மாரத்தியே, நீ அந்தகாரத்தில்போய் மவுனமாயிரு: இனி நீ இராச்சியங்களின் நாயகியென்று பெயர்பெறமட்டாய்.

ஈ நான் என் சனங்களைக் கோபங்கொண்டேன், என்சுதந்தரத்தை அசுசிப்படுத்தி உன்கையில் ஒப்பித்தேன்: நீ அவர்கள்மேற் சற்றும் இரங்கவில்லை; முதிர்ந்தவயதுள்ளவன்மேல் மிகவும் பாரமான துக்கத்தை ஏற்றினாய்.

எ நான் சதாகாலமும் நாயகியாயிருப்பேனென்றாய்: நீ இக்காரியங்களைச் சிந்தையில்வைக்கவில்லை, முடிவில் உனக்கு நேரிடுங்காரியத்தை நினைக்கவில்லை.—சகியானவளே, விசாரமில்லாமல்வசிப்பவளே, என்னையன்ற ஒருவருமில்லை; நான் விதவையாகேன், புத்திரவீனத்தையறியேனென்று உன் இருதயத்தில் சிந்தித்து வருகிறவளே, இப்பொழுது என்வாக்குக்குச் செலிக்கொடு.

ஊ நீ அநேகமந்திர தந்திரங்களையும், நானாவிதமோகனவித்தைகளையுஞ்சார்ந்தும், சந்தானசேதமும் விதவைத்தன்மையுமாகிய இவ்விரண்டுச் சடிதியாக ஒருநாளில் உனக்குவரும்: அவைகள் துரிதமாய்வரும்.

ஊ நீ உனதுன்மார்க்கத்தில் நம்பிக்கைவைத்தாய்: என்னைப்பார்க்கிறவன் ஒருவனுமில்லை யென்றாய். உன்ஞானமும் உன் அறிவும் உன்னைமருள்பண்ணின; நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்.

ஊ ஆதலால் ஆபத்தானமேல்வரும்; அதின் உற்பத்தியை அறியாய்: வியாகுலம் உன்னையமிழ்த்திவிடும்; அதற்குப்பிரயாச்சித்தஞ்செய்ய உன் லேமுடியாமற்போம்: உனக்குத் தெரியாமல்சக்த காரஞ்சடிதியாய் உன்மேல்வரும்.—நீ உன்சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பயின்றவருகிற மந்திரதந்திரங்களையும் அநேகமோகன வித்தைகளையும் இனிச்சார்ந்தாநில; ஆருக்குத்தெரியும், அவைகள் உனக்குச்சகயாஞ்செய்யவுக்கடும், நீ பெலன்கொள்ளவுக்கடும்.—உன் ஆலோசனைகளின் மிகுதியினால் நீ இளைத்துப்போலாய். ஆதலால் சோகிடரும், நட்சத்திரதரிசிகளும், அமாவாசிதோறும் வருங்காரியங்களைச் சொல்பவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுபவைகளினின்றி உன்னை இரட்சிக்கக்கடவர்கள்.—பார், அவர்கள் அரிதானப்போலிருப்பார்கள்; அக்கினி அவர்களைப்பட்சிக்கும்; அவர்கள் அக்கினிச்சவாலையினின்றி தங்கன்பிராணனை விடுவக்கமாட்டார்கள்: அதில் குளிர்காய்கிறதற்கு ஏற்றதழலிராது, அதில் எதிரியிருக்கத்தரும் அக்கினியிராது.—

ஊ அப்படியே உன்சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு அவர்களுடனேயியாபாரம்பண்ணினாயோ, அவர்கள் உனக்கிருப்பார்கள்: அவர்கள் தங்கள் தங்கள் வழியேபோய் அலைவார்கள். ஒருவனும் உன்னை இரட்சிக்கமாட்டான்.

சஅ. அதிகாரம். யெகோவா தமக்குரிய சனங்களைக் கண்டித்தல்: டெ. தாம் தயாபரணக்காட்டல்: யெ. அவர்களுக்கணர்த்தல்: உய. வரப்போகிற இரட்சிப்பைத் தெரிவித்தல்.

இ இரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீ ருற்றுகளினின்றி, யெகோவாவின் பெயரைக்கொண்டு ஆணையிட்டு, உண்மையும் நீதியில்லாமல் இரவேலின் தேவனை அறிக்கையிடுகிற யாக்கோபின் வமிசத்தாரே, இதைக்கேளுங்கள்.—அவர்கள் தங்களைப்பரிசுத்தநகரத்தாரென்று சொல்லி, சேர்ப்பதியாகிய யெகோவாவென்னும் நாமமுள்ள இரவேலின் தேவனைச் சார்ந்திருக்கிறார்கள்.—பூருவகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் நான் அறிவித்தேன்; அவைகள் என்வாயினின்றி புறப்பட்டன, நான் அவைகளை வெளிப்படுத்தினேன்; நான் சடிதியாய்ச்செய்தேன், அவைகள் நடந்தன.—நீ கடினமுள்ளவனென்றும், இருப்பு நரம்புள்ள கழுத்துடையவனென்றும், உன்நெற்றி பித்தனையென்று மறிந்தேன்.—ஆதலால் என்விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், என் தொழிற்பட்ட சுரூபமும் என்வார்ப்பான சுரூபமும் அவைகளைக்கட்டினையிடனவென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் ஆதிமுதல் அவைகளைத்தெரிவித்தேன்; அவைகள் நிகழ்வதற்குமுன்னே அவைகளை உனக்கு வெளிப்படுத்தினேன்.—நீ கேட்டாயே, இவையெல்லாவற்றையும் பார்; பிரசித்தப்படுத்த மாட்டீர்களா; இதுமுதல்புதியவைகளையும் உனக்குத்தெரியாத மறைபொருள்களையும் உனக்குத் தெரிவிக்கிறேன்.—அவைகள் ஆதிமுதற்கொண்டல்ல, இப்பொழுதே தோற்றுவிக்கப்பட்டன; அவைகளை நான் அறிந்தேனென்று நீ சொல்லாதபடிக்கு இதற்கு முந்தினகாலத்தில் நீ அவைகளைக்கேள்விப்படவில்லை, நீ கேட்கவில்லை, அறியவுமில்லை.—ஆதிமுதல் உன்செவிதிறந்திருக்கவுமில்லை: நீ துரோகம்பண்ணுவதை நானறிந்திருந்தேன், உன்மாதாவின் கருப்பந்தொடங்கி நீ அக்கிரமக்காரனென்று பெயர்பெற்றாய்.

எனது நாமத்தினிமித்தம் என்கோபத்தை அடக்கிக்கொள்வேன், உன்னைச்சேதித்துவிடாதபடிக்கு என்புகழ்ச்சியினிமித்தம் உன்மேற்பொறுமையாயிருப்பேன்.—பார், உன்னைப்புகிறீயே, வெள்ளியைப்போலல்ல; உபத்திரவமாகியருகையில் உன்னைச்சோதித்தேன்.—என்னிமித்தம், என்னிமித்தமே அப்படிச்செய்வேன்:

(இ) க.சாமு.உ.க. தானி.உ.க.எ. (ச) உ.சாமு.உ.ச.யெ. உ.நானா.உ.அ.க. ச.க.க.யெ. அதி.ச.க.உ.அ. உ.பா.உ.அ.ச.க. (எ) வெளி.ய.அ.எ. உ.பா.க.உ.உ.க. (அ) செ.ப.உ.யெ. வெளி.ய.அ.எ. (க) க.தெ.ச.இ.க. நா.க.க.ச. (ய) எ.சே.ச. அ.ய.உ. (யெ) க.தெ.ச.இ.க. (யெ) அதி.இ.எ.யெ. அதி.ச.ச.உ.இ. தானி.உ.உ. (யெ) நா.க.க.யெ. மல்.ச.க.யெ. (யெ) வெளி.ய.அ.யெ.க.—(சஅ. அதி. க.) உ.பா.க.யெ. செ.ப.க.இ. எ.ரே.ச.உ. (உ) அதி.இ.உ.க. மீகா.க.யெ. ரோ.உ.யெ. (க) அதி.ச.க.உ.உ. யோ.ச.உ.ச.இ. (ச) யா.த.க.உ.க. (க) ச.வ.எ.க.க. எ.சே.ச.உ.யெ.க.யெ.ச. ச.வ.எ.அ.க.யெ. (யெ) உ.பா.க.உ.உ.ச.உ.எ. எ.சே.ச.உ.யெ.க.

அசுத்தத்திற்கு இடங்கொடுக்கலாமா, என்னுடைய மகிமையை வேறொருவருக்குக் கொடுக்கவேண்டாம்.

யெசு யாக்கோபே, என்னால் அழைக்கப்பட்ட இஸரவேலே, எனக்குச் செவிகொடு; நானே அவர்; யெசு நானே ஆதி, நானே அந்தம்.—என்னை யூரியின் அஸ்திபாரத்தைவைத்தது, என்வலக்கரம்வானங்களைவிரித்தது: நான் அவைகளைக்கூப்பிட, உடைய நே அவைகளைத் தூறும் நிற்கும்.—நீங்கள்மேல்வாரும் கூட்டிக் கொடுக்கேனாங்கள்; அவர்களில் யாவன் இதைத்தெரிவித்தான்; யெசு கா வா அ வ னை நேசித்தார்: அவன் அவருடைய சித்தத்தைப் பாபேலின்மேல் கிறையெற்று வான், அவனுடைய யுடியும் கல்தேயருக்கு விரோதமாயிருக்கும்.—யெசு நானே பேசினேன்; நானே அவனை அழைத்தேன்: நானே அவனை வரப்பண்ணினேன், அவன் வழி அனுகூலமாகும்.

யெசு நீங்கள் என்சமீபத்தில்வந்து இதைக்கேளுங்கள்; நான் ஆதிதொட்டு ஒருபொழுதும் அந்தரங்கத்திலே பேசவில்லை; அது உண்டானகாலத்தொட்டு அங்கேயிருக்கிறேன்: இப்பொழுது ஆண்டவராகிய யெசு கா வா வும் அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.—இஸரவேலின் பரிசுத்தரும், உன் மீட்பருமாகிய யெசு கா வா சொல்லுகிறார்; பலத்தரும்போதனையைப்போதித்து, நீ நடக்கவேண்டிய வழியில் உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெசு கா வா நானே.—ஆ, நீஎன் கட்டளைகளுக்குச் செவிகொடுத்தாயாகில் உன்சமாதானம்நதியைப்போலப்பாயும், உன் நீதிசமுத்திரத்தின் திரைகளைப்போலாகும்:—உன்சந்தியும் மணலப்போலாகும், உன் வயிற்றில் உற்பத்தியானவைகள் அதின்பொடிக்கற்களைப்போலிருக்கும்; அதின்பெயர் அற்றுப்போகாது, எனக்கு முன்பாக ஒழிந்துபோகாது.

யெசு பாபேலின்மீது புறப்படுங்கள், கல்தேயரைவிட்டு ஒடிப்போங்கள், யெசு கா வா தமதுதாசனாகிய யாக்கோபைமீட்டுக்கொண்டாரென்று சொல்லி ஆனந்தமுழக்கத்துடன் இதைப்பிரசித்தமாக்கத்தெரிவித்து, யூரியின் கடையெல்லவரைக்கும் அறிவியுங்கள்.—அவர் அவர்களைவந்ததிலும் நடத்திக்கொண்டெவருகையில், அவர்களுக்குத்தாகமில்லை: அவர்கள் நியத்தம் கண்மலையினின்ற சலஞ் சரக்கப்பண்ணினார்: அவர் மலையைப்பிளக்க நீர் பாய்ந்தது.—துன்மார்க்கருக்குச் சமாதானமில்லையென்று யெசு கா வா சொல்லுகிறார்.

சக. அதிகாரம்.

க. கிறிஸ்து யூதேயரால் அவமதிக்கப்படல்: ஏ. அந்நிய தேசத்தாரால் மதிக்கப்படல்: யெசு. யெ

கோ வா சபையின் மேலன்புவைத்தல்: உஉ. அதுவாழ்வடைதல்: உச. சத்துருக்கள் அழித்தல்.

திருக்களே, எனக்குச்செவிகொடுங்கள்: தூரத்திலுள்ள சனங்களே, சிந்தித்துக்கொள்ளுங்கள்; கருப்பந்தொடங்கிய யெசு கா வா என்னையழைத்தார்; என் மாதாவின் வயிற்றில் தரித்தபொழுது எனக்கு நாமத்தரித்தார்.—அவர் என் வாயைக்கூர்மையான கட்டம்போலாக்கி, தமதுகையின் நிறுவினாலென்னைமறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அப்புழுத்துணியில் ஒளித்துவைத்தார்.—அவர் என்னைநோக்கி, இஸரவேலே, நீ என் தாசன், உன்னால் என் மகிமை பிரகாசிக்குமென்றார்.—அத்துருகான் விளைகவருத்தப்படுகிறேன், விருதாவாகவும் வீணாகவும் என் பெலனை ஒழித்தேன்: ஆனாலும் என் நியாயவிசாரணை யெசு கா வா வினிடத்திலும், என்கிரியையின்பலன் என் தேவனிடத்திலுயிருக்கின்றனவென்றேன்.

தம்மிடத்தில்யாக்கோபைத்திரும்பவும் கொண்டு வரும்படி என்னைத் தமது தாசனாகக்கருப்பந்தொடங்கி உருவாக்கின யெசு கா வா, இஸரவேல் சேர்க்கப்பட்டாதிருந்தும் நான் யெசு கா வா வி ன் பார்வையால் கண்மறைவேன். என் தேவன் என் பலமாயிருப்பார்என்றார்.—யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸரவேலரில் இரட்சிக்கப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும் நீ எனக்குத்தாசனாயிருப்பது அற்பகாரியம்: நான் உன்னைப்புகழத்தேசத்தாருக்குஒளியாகவும், யூரியின் கடையெல்லவரைக்கும் என்னைவரும் இரட்சிப்பாகவும் ஏற்படுத்தவேண்டுமென்றார்.—இஸரவேலின் பரிசுத்தரும் அவனைமீட்கிறவருமாகிய யெசு கா வா, மனுஷரால் சிந்திக்கப்பட்டும், புறத்தேசத்தாரால் அரோசிக்கப்பட்டும், அழிப்புகளுக்குத் தாசனாகியும் இருப்பவனை நோக்கி, இஸரவேலின் பரிசுத்தரும், உன்மையுள்ளவரும் உன்னைத்தெரிந்தவருமாகிய யெசு கா வா வி னி மீ த ம் இராசாக்கள் கண்டு எழுந்திருப்பார்கள், பிரபுகளும் நமஸ்காரம் பண்ணுவார்களென்றார்.—பின்னும் யெசு கா வா, நற்சமயத்தில் நான் உன்னைக்கேட்டேன், இரட்சிப்பின்னத்தினத்திலுணக்குச்சகாயஞ்செய்தேன்: யூரியைச் சீர்ப்படுத்துகிறதற்கும், பாழானஸ்தானங்களைச்சுத்தரிக்கப்பண்ணுகிறதற்கும், நீ சிறைப்பட்டவர்களை நோக்கி, புறப்பட்டிடுபவர்களென்றும், அந்தகாரத்திலுள்ளவர்களை நோக்கி, வெளிப்படுகின்றமென்றும் சொல்லுகிறதற்கும், நான் உன்னை இரட்சித்து, சனங்களுக்கு உடன்படிக்கைப்பொருளாக உன்னை ஏற்படுத்தினேன். அவர்கள் வழியருகேமேய்வார்கள், சகலையார்ந்த

(யெ) உபா.கஉ.கக. வெளி.க.யெ. (யச) அதி.சக.உஉ. அதி.சக.க. அதி.சச.உஅ. (யடு) அதி.சக.உஉ. (யக) அதி.சக.யக. சக.உ.அ.க.ய. (யஅ) உபா.கஉ.உக. (யக) ஆதி.உஉ.யெ. ஒசி.க.ய. (உய) ஏரே.இய.அ. சக.உ.ச. எ. வெளி.யஅ.ச. யாத்.யக.ச.இ.ச. (உக) அதி.சக.யெ.யஅ. யாத்.யெ.ச. (உஉ) அதி.இ.எ.உக.—(சக. அதி. க.) அதி.சக.க. ஏரே.க.ச. மத்.க.உய.உக. யோவா.ய.கக. கலா.க.யடு. (உ) ஒசி.க.இ.எ.பி.ச.யஉ. வெளி.க.ச. அதி.இ.க.யக. சங்.சக.இ. (க) சக.க.அ. யோவா.யடு.அ. எபெ.க.இ. (இ) மத்.உக.கஎ. (சு) ஓர்த்.உக.ய. அப்.யக.சஎ. அப்.உக.யஅ. (எ) மத்.உக.சஎ. சங்.எ.உ.ய.யக. (அ) உ.கொரி.ச.உ. (க) சக.க.யஉ.

ஸ்தானங்களிலும் அவர்கள் மேய்ச்சலுண்டா யும்.—அவர்களுக்குப் பசியுமில்லை, தாகமுமில்லை; உஷ்டணமாவது வெயிலாவது அவர்களை வருத்துவதுமில்லை: அவர்களுக்குத்தயசெய்தவர் அவர்களை நடத்துவார், நீரும்றுக்களின் சமீபத்தில் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோவார்.—யெசு என்மலைகளெல்லாவற்றையும் வழியாக் குவேன், யெசு என் வீதிகள் உயர்த்தப்படும்.—பாருங்கள், இவர்கள் தூரத்தினின்றுவருகிறார்கள்: பாருங்கள், இவர்கள் வடக்கிலும்மேற்கிலுமின்று வருகிறார்கள்; இவர்கள் சீனியத்தேசத்தினின்றும் வருகிறார்கள்.

யெசு வாணங்களே, பாடுங்கள்; பூமியே, களிகூருவாயாக; மலைகளே, கெம்பீரமாய்ப் பாடுங்கள்: யெசு கோவா தமது சனங்களுக்கு ஆறுதலைச் செய்தார்; சிறுமைப்பட்டவர்களாகியதம்முடையவர்கள்மேல்தயசெய்தார்.—சீயோனே, யெசு கோவா என்னைக்கைவிட்டார், என் ஆண்டவர் என்னைமறந்தாரென்று சொல்லுகின்றது.—யெசு ஸ்திரியானவன் தன் கருப்பத்தின் பிள்ளைகிரங்காமல் தன் குழந்தையை மறப்பானா; அவர்கள் மறக்கவும்கூடும், நாளை உன்னை மறவேன்.—பார், என்னுள்ளங்கைகளின் நானுன்னை எழுதியிருக்கிறேன்; உன்மதில்கள் எப்பொழுதும் என்முன் யெசு னிருக்கின்றன.—உன் சந்தியார்தீவரமாய் வருகிறார்கள்; உன்னை இடித்தவர்களும், உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னை விட்டுப்போவார்கள்.

யெசு உன்கண்களை ஏறிட்டுச் சுற்றிப்பார்: அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் கூடிவருகிறார்கள். நீ அவர்களெல்லாரையும் பூரணமாகத்தரித்துக்கொள்வாய், மணமகன்போல் அவர்களை உடுத்துக்கொள்வாயென்று யெசு கோவா வாகிய நான் என் நித்தியத்துவத்தைக்கொண்டு சொல்லுகிறேனென்றார்.—அப்பொழுது சேதமும் வெறுமையுமான உன் ஊடைய ஸ்தானங்களும், நாசமாய்ப்போன உன் தேசமும் இனிவசிக்கற்குச் சன மிகுதியினால் உனக்கு நெருக்கமாயிருக்கும், உன்னை விழுங்கினவர்கள் தூரத்தில் அகன்றுபோவார்கள்.—நீ இழந்துபோன உன் சந்தியார்தீவரமும் பவும்வந்து, இடம் மிகநெருக்கம்: வாசம் பண்ணுவதற்கு இடந்தாவென்று உன் செவிக் கேறச்சொல்லுவார்கள்.—அப்பொழுது, நீ இவர்களை எனக்குச்சனிப்பித்தவராய்வார்; நான் சந்தானமியிழந்து, தனித்து, சிறைப்பட்டு, நிலையற்றலைத்தேனை, இவர்களை வளர்த்தவராய்வார்; பார், நான் ஒன்றியாய்விட்டபுருந்தேன்; இவர்களெங்கே இருந்தார்கள் என்று உன் இருதயத்தில் எண்ணுவாய்.—பார், புறத்தேசத்தாருக்கும் என்கையை உயர்த்துவேன், சனங்

கள்காண என்கொடியை வற்றுவேன்: அவர்கள் உன்புத்திரரைக் கொடுங்கையால் ஏந்திக்கொள்வார்கள், உன்புத்திரிகள் அவர்கள்தோளின்மேல் சுமக்கப்படுவார்கள்.—இராசாக்கள் உன்னை வளர்க்குந்நத்தைகளும், இராசஸ்திரிகள் உன்கைத்தாயர்களுமாவார்கள்: அவர்கள் தரைமட்டுக்கு னிந்து உன்னை நமஸ்கரிப்பார்கள், உன்பாததுளை நக்குவார்கள்; நானே யெசு கோவாவென்றும், என்னைக் காத்திருப்பவர்கள் வெட்கப்பட்டார்களென்றும் அறிந்துகொள்வாயென்று ஆண்டவராகிய யெசு கோவா சொல்லுகிறார்.

பலவானிடத்தில் கொள்ளப்பொருளைப்பறிக்க உசு கமுடியுமா, பராக்கிரமவீரனிடத்தினின்றும் சிறைப்பட்டவனை விடுவிக்கமுடியுமா.—பராக்கிரமசாலியினால் சிறைப்படுத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள், பயங்கரமுள்ளவனிடத்திலே கொள்ளப்பொருள்பறிக்கப்படும்: உன்னை விரோதிப்பவர்களை நான் எதிர்த்துவிடேனென்று, உன்பிள்ளைகளை இரட்சிப்பேன்.—உன்னை உபத்திரவப்படுத்தினவர்கள் தங்கள் தங்கள் மாமிசத்தைத்தின்னப்பண்ணுவேன்; புதுத்திராட்சரசத்தைப்போலத்தங்கத்தங்கள் இரத்தத்தைப்பானம் பண்ணிவெறிகொள்ளுவார்கள்: யெசு கோவாவும் யாக்கோபின்வல்லவருமாகிய நானே, உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறேனென்பதை மாமிசமுள்ளவரும் அறிந்துகொள்வார்களென்று யெசு கோவா சொல்லுகிறார்.

இய. அதிகாரம்.

க. அவிசுவாசத்தினியித்தங் கிறிஸ்து யூதேயரைக்கைவிட்டல், தமது கிரியையைக்காட்டல்: யெசு வனை விசுவாசிக்கும்படி ஏவல்.

யெசு கோவா இவ்வாக்குச்சொல்லுகிறார், நான் உங்கள் மாதாவை அனுப்பிவிட்டபொழுது அவளுக்குக்கொடுத்த தொடராமுறிஎங்கே; என் கடன்காரரில் எவனுக்கு உங்களைமுறிதேன்; பாருங்கள், உங்க்பாவங்களினியித்தம்நீங்கள் விடுக்கப்பட்டீர்கள், உங்கள் மாதா உங்க்குற்றங்களினியித்தம் அனுப்பிவிடப்பட்டார்.—நான் வந்த பொழுது ஒருவனுமில்லை, நான்கூப்பிட்டபொழுது ஒருவரும் உத்தரங்கொடுக்கவில்லை; மீட்புச் செய்யாதபடிக்கு என்கைகுறுகிறார்; விடுவிக்கிற தற்குவல்லமை என்னிடத்திலில்லையா; பாருங்கள், என்கண்டனையினாலே சமுத்திரத்தை வற்றப்பண்ணுகிறேன், நதிகளை வறண்ட நிலமாக்குகிறேன்: அவைகளிலுள்ள மச்சங்கள் நீரில்லாமல்தாகத்தால் மரித்து நாறுகின்றன.—நான் வானங்களக்குக்காரிருளையுடுத்தி, இரட்டினால் அவைகளை மூடுகிறேன்.—நான், இளைத்தவனோடே சமையத்திற்கேற்ற சொல்லைச்சொல்ல வல்லவனாகும்

(யெ) வெளி. எ. யெசு. சங். எ. உ. க. சங். உ. க. உ. (யெ) அதி. ச. யெ. ச. (யெ) அதி. ச. க. யெ. ச. (யெ) அதி. ச. ச. உ. க. (யெ) சங். எ. யெ. ச. மல். க. யெ. ச. மத். எ. யெ. ச. ரோ. யெ. க. உ. க. (யெ) உன். அ. ச. (யெ) நீதி. யெ. ச. (யெ) ச. க. உ. ச. (உய) மத். க. க. ரோ. யெ. க. யெ. ச. (உக) சங். எ. உ. யெ. ச. அதி. யெ. யெ. ச. சங். எ. உ. க. மீ. கா. எ. யெ. ச. ரோ. யெ. ச. (உச) மத். யெ. உ. க. லூக். யெ. க. உ. ச. உ. ச. (உச) வெளி. யெ. ச. உ. யெ. ச. (இய. அதி. க.) உபா. உ. ச. க. எ. ரே. க. அ. ஒ. சி. உ. உ. மத். யெ. அ. உ. ச. (உ) நீதி. க. உ. ச. எ. ரே. எ. யெ. ச. என். யெ. க. உ. ச. சங். எ. உ. க. நா. க. க. ச. யாத். யெ. ச. உ. க. யோ. ச. க. யெ. ச. யாத். எ. யெ. அ. உ. ச. (க) யாத். யெ. உ. க. வெளி. க. யெ. ச. (ச) யாத். ச. யெ. ச. மத். யெ. க. உ. ச.

படி, ஆண்டவராகிய யெகோவா விந்து வானின் நாவை எனக்கருளிஞர்: காலைதோறும் என்னை எழுப்புகிறார், கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல நான்கேட்கும்படி என்செவியைத் திறக்கிறார்.

ஆண்டவராகிய யெகோவா என்செவியைத்திறந்தார், அவர்கட்டளையை நான்தள்ளவில்லை, பராமுகம்பண்ணவுமில்லை.—அடிக்கிறவர்களுக்கு என்முதுகையும், மயிரைப்பிடுங்குகிறவர்களுக்கு என்கன்னங்கனையும் கொடுத்தேன்: அவமானத்தாக்கும், உழிநீருக்கும் என்முகத்தைமைக்கவில்லை.

ஆண்டவராகிய யெகோவா எனக்குத் துணையாயிருக்கிறார்; ஆதலால் வெட்கப்படுடன், நான் வெட்கமடையாமல் இருப்பதை யறிந்திருக்கிறபடியால் நான் என்முகத்தைத் தீத்தட்டிக்கல்லிப்போலவைக்கிறேன்.—என்னை நீதிமானுக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே விவாதம்பண்ணுகிறவன் யாவன்; ஏசுமாய்நிற்போமாக: என்சத்தரு யாவன்; அவன்என்சமீபமாய் வருவானாக.—பாருங்கள், ஆண்டவராகிய யெகோவா எனக்குத் துணையாயிருக்கிறார்; என்மேற் குற்றஞ்சுமத்துகிறவன் யாவன்; பாருங்கள், அவர்கள் எல்லாரும் ஒருவஸ்திரத்தைப்போலப் பழையவராவார்; பொட்டுப்பூச்சி அவைகனையுண்டவெயிடும்.

யெகோவாவுக்குப் பயந்து, அவருடையதாசனின் வாக்குக்கமைந்திருக்கிற உங்களுக்குள், ஒளியில்லாமல் இருளிலே நடக்கிறவன் யாவன்; அவன் யெகோவா வின் நாமத்தில் நம்பிக்கைவைத்துத் தன் தேவனைச் சார்ந்து கொள்ளக்கடவான்.—பாருங்கள், நெருப்பைக் கொளுத்தி, அக்கினிப்பொறிகளைச் சுற்றிவைத்துக்கொண்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினிப்பொறியையும் நீங்கள் கொளுத்தின தீவர்த்தியின் சவாலையையும் பார்த்துநடவுங்கள். என்கையினால் இதைப்பெறுவீர்கள்; நீங்கள் துக்கத்திறப்பெட்பீர்கள்.

௫௧. அதிகாரம்.

ஆபிரகாமைக்குறித்துத்திட்டாந்தங்காட்டல்: ச. சனங்கள் சிந்திக்கும்படி எவல். எ. இரட்சிப்பு நிலையுள்ளதெனக்காட்டல்: க. சனங்களைத்திரியப்படுத்தல்: டி. அவர்களையாற்றல்: டி. ஆபத்தையுயிரட்சிப்பையுந்தெரிவித்தல்.

நீதியைப்பின்பற்றி, யெகோவாவைத்தேடுகிற நீங்கள் எனக்குச்செவிகொடுங்கள்: நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கண்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட தூவாகிய பள்ளத்தையும் நோக்கிப்பாருங்கள்.—உங்கள் ஆதிபதாவா

கிய ஆபிரகாமையும், உங்களைப்பெற்ற சாரானையும் நோக்கிப்பாருங்கள்: அவன்தனித்திருக்கையில் நான் அவனையழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைவருத்திக்கப்பண்ணினேன்.—அப்படியே யெகோவா சீயோனுக்கு ஆறுதலைச்செய்வார்: அதின்பாழானஸ்தானங்கடெல்லாவற்றையும் ஆற்றுவார்; அதின்வனத்தைவெதனைப்போலவும், அதின்காட்டையெகோவாவின் தோட்டம்போலவுமாக்குவார்; சந்தோஷமும், மகிழ்ச்சியும், துதியும், கீதத்தொனியும் உண்டாகும்.

என் சனங்களே, என்வாக்கைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; என்சாதியாரே, எனக்குச்செவிகொடுங்கள்: வேதம் என்னால் அருளப்படும். சனங்களுக்கு ஒளியுண்டாகும்படி நான் என்விதிப்பிரமாணத்தைஸ்தாப்பிப்பேன்.—என் நீதிசமீபமாயிருக்கின்றது; என் இரட்சிப்பு வெளிப்படுகின்றது, என்புயங்கள் சனங்களுக்கு நியாயத்தீர்ப்புச்செய்யும்; தீவுகள்என்னைக்காத்திருக்கும், அவைகள் என்புயத்தின்மேல்நம்பிக்கையாகும்.—உங்கள் கண்களைவானங்களுக்குவெட்டு, கீழேழியியைப்பாருங்கள்: வானங்கள் புகையைப்போல ஒழிந்துபோம், பூமி ஒருவஸ்திரத்தைப்போலப்பழையதாகும், அதில்வசிப்பவர்களும் அப்படியே ஒழிந்துபோவார்கள்: என் இரட்சிப்போ என்றும் நிலைக்கும், என் நீதி ஒருபொழுதும் ஒழிந்துபோகாது.

நீதியை அறிந்தவர்களே, என் நியாயப்பிரமாணம் இருதயத்தில் பதிந்திருக்குஞ் சனங்களே, எனக்குச்செவிகொடுங்கள்; மனுஷனுடையநிந்தனைக்குப்பயப்படாமலும், அவர்களுடைய துஷணங்களால் கலங்காமலுயிருங்கள்.—பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரம்போல அரிக்கும், கிருமி அவர்களை ஆட்டமயிரப்போலத்தின்னும்: என்னுடைய நீதியோ சதாகாலமும் நிலைக்கும், என்னிரட்சிப்புத் தலைமுறைதோறும் நிற்கும்.

யெகோவாவின் கரமே, விழி, விழி, பலத்தைத்தரி; முன்னோருக்குள்ளேபூருவகாலத்தைப்போலவிழி. இராகாப்பைத்துண்டித்ததும், பெரியமுதனையை வதைத்ததும் நீரல்லவா.—மகா ஆழியின் நீர்களாகிய சமுத்திரத்தை வற்றப்பண்ணினதும், சிறைமீட்கப்பட்டவர்கள் கடந்துபோகும்படி சமுத்திரத்தின்பள்ளங்களைவழியுள்ளதும் நீரல்லவா.—யெகோவா மீட்டுகசனங்கள், அப்படியே திரும்பிப்பாடிப்பாடிச் சீயோனுக்குவருவார்கள்; நித்தியானந்தம் அவர்கள் தலையிலே சூட்டப்படும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அவர்களுக்குக் கிடைக்கும்; துக்கமும் பெருமும் நீங்கிப்போம்.—நானே உங்களுக்கு ஆறுதலைச்செய்கிறேன்: மரிக்கிறமனுஷனுக்கும்,

(ஓ) சங்.சய.க.எ.அ. மத்.உச.கக. யோவா.யச.கக. பிலி.உ.அ. எபி.ய.இ. (சு) மத்.உச.சுஎ. யோவா.யஅ.உஉ.புல.க.கய. (எ) எசேச.க.அ.க. (அ) ரோ.அ.கஉ.கக.சுச. (க) யோபு.யக.உஅ. (ஓ) அதி.உக.ச. (ய) யோவா.க.கக. சங்.யச.ச.—(இ.க. அதி. க.) ரோ.க.கய.கக.சஉ. (உ) ரோ.ச.க.யச. எபி.ய.க.ய.க.ய.உ. ஆதி.ய.உ.உ.உ. ஆதி.உச.க.சுஇ. (க) சங்.ா.உ.யக.வச.ய.உ. ஆதி.ய.க.ய. யோவே.உ.க. (இ) அதி.சசு.யக. ரோ.க.யச.யஎ. (சு) மத்.உச.க.க. இ. உ.பேதுரு.க.ய.யக. (எ) மத்.ய.உஅ. அப்.இ.சக.(ச) சங்.சச.க.உக. சங்.கக.க. வெளி.யக.யஎ. யோபு.உச.ய.உ. (ய) யாத்.யச.உச. (ய) உ.கொரி.க.க. க.பேதுரு.க.உச.

புல்லைப்போல வாடுகிற மனுபுத்திரனுக்கும் நீ ப
யக யப்பட்டுவேண்டியதென்ன.—வானங்களை விரித்
து, பூமிக்கு அஸ்திபாரம்போட்டு, உண்ணைச்சி
ருஷ்டித்தயெ கோவா வை மறக்கிறதென்ன; உபத்திரவப்படுத்துகிறவன் அழிவுசெய்ய ஆயத்
தமாயிருக்கிறபென்று நினைந்து, அவனுடைய
கோபத்தைக் குறித்துநாடோறும்இடைவிடாமல்
நீ பயப்படுகிறதென்ன; உபத்திரவப்படுத்துகிற
யச வனுடையஉக்கிரம் எங்கே.—சிறைப்பட்டுப்போ
னவன் விடுதலைபெறும்படி தீவிரிப்பான், அவன்
சிறைச்சாலையிலமரியான், அவனுடைய புகிப்
யடு புகுறவைபடாது.—சேனாபதியாகிய யெ கோ
வா வெ ன் னும் பெயர் பெற்றவர், கொந்தளித்
த சமுத்திரத்தின்திரைகளைக்கடிந்தார், உன் தே
வனு மெ ய கோவாவுமாகிய அவர்நானே.—
யக நான் வானங்களை விரிப்படுத்தும்பொருட்டும், சீ
யூமியை அஸ்திபாரப்படுத்தும்பொருட்டும், சீ
யானுடனே நீ என்சனமென்றுசொல்லும்பொ
ருட்டும், நான் என்வாக்குகளை உன்வாயிலட்டு,
என்கையின்நிழலினால் உன்னை மூடினேன்.
யஎ யெருஷலேமே, விழி, விழி, எழுந்தநில், நீ
யெ கோவா வி ன் கையில் அவர் குரோதபாத்
திரத்திற் குடித்தாய்; நடுக்கச்செய்யும் பாத்திரத்
யஅ தின்வண்டல்களையும் உறிஞ்சிக்கொடித்தாய்.—அ
வன்பெற்ற புத்திரர்யாவரிலும் அவனைநடத்துகி
றதற்குஒருவருமில்லை; அவன்வளர்ந்தபுத்திரரில்
அவன்சையைப்பிடிப்பதற்கு ஒருவருமில்லை.—
யக இவ்விரண்டும் உனக்குநேரிட்டன: உன்னியித்
தம் புலம்புகிறவன் யாவன்; பாழும், நாசமும்,
பஞ்சமும், கட்கமும்வந்தன: ஆரைக்கொண்டு
யஉ. உன்னை ஆற்றுவேன்.—உன்புத்திரர், யெ கோ
வா வி ன் கோபத்தினாலும் உன் தேவனுடைய
யகண்டனையினாலும் நிறைந்து, வலையிலகப்பட்ட
டலைமாரிணைப்போல் எல்லாவிதிகளின் முனைக
ளிலுஞ் சோர்ந்துகிடக்கிறார்கள்.
யஉ துக்கமுன்னவனும், திராட்சரசமில்லாமல்வெ
யஉறிகொண்டவனுமாகிய நீ இதைக்கேள்.—உன்
ஆண்ட வராகிய யெ கோவாவு ம், தம்மு
டைய சனங்களுக்காக வழக்காடுகிற தேவனு
மானவர், பார், நடுக்கச்செய்யும் பாத்திரமா
கிய என் குரோதத்தின்பாத்திரத்தை உன்கையி
னீக்கி எடுத்தேன்; இனி ஒருபொழுதும் என் கு
ரோதத்தின்பாத்திரத்திலுள்ள வண்டல்களைக் கு
யகடிக்கமாட்டாய்.—உன்னைசோக்கி, உன்னைநாங்
கள் கடக்கும்படி நீ குளியென்றுசொல்லி, உன்
னைக்கடந்தவர்களுக்கு உன்முதுகைத்தரையும்வீ
தியுமாகும்படி, உன்னைஉபத்திரவப்படுத்துகிற
வர்களின்கையில் அதைக்கொடுப்பெனன்றார்.

ருஉ. அதிகாரம்.

க. தேவன் சபையை யெழுப்பல்: கூ. இரட்சிப்
பைத் தெரிவித்தல்: எ. நற்செய்தியைப் பிரசித்
தப்படுத்தல்: க. அதினால் வாழ்வுவிளைதல்: டக.
மீட்சிபெறல்: டக. கிறிஸ்துவையும் அவர் கிரி
யையையும் விளக்கக்காட்டல்.
சீயோனே, விழி, விழி; வல்லமையைத்தரித்துக் க
கொள்; யெருஷலேமே,பரிசுத்த நகரியே, உன்
செளந்தரிய வஸ்திரங்களைத்தரித்துக்கொள்: உன்
னிடத்தில் இனி ஒருபொழுதும் விருத்தசேதன
மில்லாதவனும், அசுசியுள்ளவனும் பிரவேசிப்ப
தில்லை.—யெருஷலேமே, பழுதியை உதறிவிடு; உ
எழுந்து வீற்றிரு, சிறைப்பட்ட சீயோன் குமா
ரத்தியே, உன் கழுத்தின் கட்டுகளை அவிழ்த்து
விடு.—கைம்மாறின்றி விற்கப்பட்டீர்கள்: பண கூ
மின்றி மீட்கப்படுவீர்களென்று யெ கோவா
சொல்லுகிறார்.—ஆதியில்என்சனங்கள்எளித்திலே ச
தங்கும்படிபோனார்கள்; அழீரியன் அவர்களை
நியாயமில்லாமல்தயாரப்படுத்தினானென்றுஆண்
டவராகிய யெ கோவா சொல்லுகிறார்.—
யெ கோவா, கைம்மாறின்றி என் சனங்கள்
டு கொண்டபோகப்பட்டார்கள், இனி இவ்விடத்
தில் எனக்கென்னவென்றுசொல்லுகிறார்; அவர்
களைஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகி
றார்கள், நாடோறும் இடைவிடாமல் என்நாமம்
க நிந்திக்கப்படுகின்றது.—ஆதலால் என்சனங்கள்
என்நாமத்தை அறிவார்கள்: வாக்குத்தத்தம்பண்
ணினவர்களுடையென்று அந்நாளில்அறிவார்கள்:
இருக்கிறேன், பாருங்கென்று யெ கோவா
சொல்லுகிறார்.
சமாதானத்தை வெளிப்படுத்தி, நற்சேதியைத்
எ தெரிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி,
உன் தேவன் அரசாளுகிறாரென்று சீயோனுக்
குச்சொல்லவருகிற சுவீசேஷகனுடையபாதங்
கள், மலைகளின்மேல் எவ்வளவுச் சிறந்திருக்
கின்றன.—உன் காவலாளர் சத்தமியவர்கள்; ஏ
அ கமாய்க் கூடிப்பாடுவார்கள்: யெ கோவா சீ
யோனை மீட்டுவாரப்பண்ணும்பொழுது, அவர்
கள்முக்கமுமாய்ப் பார்ப்பார்கள்.
யெருஷலேமின்பாழானஸ்தானங்களே, யெ
க கோவா தம்முடைய சனங்களுக்கு ஆறுதல்
செய்து யெருஷலேமை மீட்கிறபடியினால் ஆ
னந்தமுழக்கமிட்டு, ஏகமாய்ப் பாடுங்கள்.—யெ
ய கோவா சருவதேசத்தாரின் பார்வைக்குமுன்
பாகத்தமுதுபரிசுத்தபுயத்தைவெளிப்படுத்தினார்;
பூமியின்எல்லைகளிலுள்ளயாவரும் நமது தேவ
னுடைய இரட்சிப்பைக்காண்பார்கள்.
புறப்படுங்கள், புறப்படுங்கள், இவ்விடம்நீய் யக

(யக) யோபு.க.அ. யோபு.உ.ய.எ. (யச) சக.க.யக. (யடு) யோபு.உக.யெ. எரே.கக.கடு. (யசு) உபா.யஅ.யஅ.
யோவா.க.கச. (யஎ) அதி.டுஉ.க. யோபு.உக.உ.ய. எரே.உடு.யடு.யக. சங்.சய.க. எசேசு.உக.கஉ.கக.சச. சக.
யஉ.உ. வெளி.யச.ய. (யக) ஆமோ.எ.உ. (உய) புல.உ.யக.யடு. (உக) புல.க.யடு. (உஉ) எரே.டுய.கச. (உக)
எரே.உடு.யஎ.உக.உஅ. சக.யஉ.உ.—(ருஉ. அதி. க.) நிதி.யக.க. மத்.ச.டு. வெளி.உக.உ. அதி.சய.உக. நாசு.
க.யடு. வெளி.உக.உஎ. (உ) அதி.க.உக. சக.உ.எ. (க) எரே.யடு.யக. (ச) ஆதி.சக.க. அப்.எ.யச. (டு) எசேசு.
கக.உய.உக. ரோ.உ.உச. (எ) நாசு.க.யடு. ரோ.ய.யடு. (க) அதி.சஅ.உய. (ய) லூக்.க.டு. (யக) எரே.டுக.கச.டு.
சக.உ.ச.எ. உ.கொரி.சு.யஎ. வெளி.யஅ.ச. லேவி.உஉ.உ.

கிப் புறப்பட்டுப்போங்கள், அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; இதின்றவெலினின்று புறப்படுங்கள்; யெகோவாவின் பாத்திரங்களைச்சுமக்கிறவர்களே, நீங்கள் சுத்தமாயிருங்கள்.-நீங்கள் விவரந்துபுறப்பாடீர்கள், தப்புக்கிறவர்களேபோற் செல்லமாட்டீர்கள்: யெகோவா உங்களுக்கு முன்போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிற்புறத்திலுள்ளவர்களைக் கூட்டிக்கொள்வார்.

யக பாருங்கள், எந்தாசனவாழ்வடைவான், உன்னதப்பட்டு மேன்மையைப்பெற்று, மகத்துவஞ்சிறந்திருப்பான்.—அவருடையமுகம், மற்றொரு மனுஷருடையமுகத்திலும், அவருடைய உருவம், மனுபுத்திரருடைய உருவத்திலும் அவலட்சணமாயிருப்பதினால் அவரைக்கண்ட அநேகர் பரிமிப்படைந்தார்கள்.—அப்படியே அவர் அநேகசாதியார்மேலேதெளிப்பார்; இராசாக்களும் அவர்நிமித்தம் வாயை மூடுவார்கள்: அவர்கள் தங்களுக்குத்தெரிவிக்கப்படாததைக்காண்பார்கள்; கேள்விப்படாததைக் கண்ணெருவார்கள்.

௫௩. அதிகாரம்.

கிறிஸ்துவின் நானாவிய துக்கமும் அதின்பலனுமின்னதினன்னதெனக்காட்டல்.

எங்கள்போதனையைக்கேட்டு விசுவாசித்தவன் யாவன், யெகோவாவின் புயம் ஆருக்குவெளிப்பட்டது.—அடிமுளையைப்போலவும், வறண்ட நிலத்தினின்று தோன்றும் வேரைப்போலவும் அவருக்கு முன்பாகவளர்ந்தார்: ரூபமும்செளந்தரியமும் அவருக்கில்லை; நாம் அவரைப்பார்க்கும்பொழுது அவர்மேல்பிரியம்வைப்பதற்குவடிவில்லை.—அவர் அவமானம் பெற்றவரும், மனுஷருக்குள்ளே புறக்கணிக்கப்பட்டவரும், துக்கத்தையடைந்த மனவேதனையை அனுபவித்தவருமாயிருந்தார்: நம்முடையமுகத்தை அவருக்குமறைத்தோம்; அவர்அலட்சியம்பண்ணப்பட்டார், நாம் அவரைமதிக்கவில்லை.

ச மெய்யாய் அவர்நம்முடைய நோய்களைத்தாங்கினார், நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்: நாமோ, அவர்தண்டிக்கப்பட்டும், தேவனால் அடிபட்டும், வருந்தினாரென்றெண்ணினோம்.—நம்முடைய மீறதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்: நம்முடையபாவங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார்: நமக்குச்சமாதானத்தைத் தருந்தண்டனை அவர்மேல்வந்தது; அவர்பட்ட காயங்களினால் நமக்குச் சொஸ்தங்கிடைத்தது.—நாமனைவரும் ஆடுகளைப்போலவழுவி, அவனவன்வழியிலேபோனோம்; யெகோவா நம்மெல்லாரு

டைய பாவங்களையும் அவர்மேலேற்றினார்.—அவர் நெருக்கப்பட்டும், உபத்திரவப்பட்டும்வாய் திறவாமலிருந்தார்: அடிக்கப்பட்டும்படிகொண்டுபோகப்பட்டும் ஆட்டுக்குட்டியும், தன்மயிரைக்கத்திரிக்கிறவனிடத்திலுள்ள ஆடுஞ் சுத்தமாயிருக்கிறபிரகாரம், அவர் தமதுவாயைத்திறவாமலிருந்தார்.—தாழ்ச்சிப்பட்டு, நியாயமில்லாமல் அசேதிக்கப்பட்டார்: அவருடையசந்ததியை வெளிப்படுத்த வல்லவன்யாவன்; அவர் சீவனுள்ளோரின் தேசத்தினின்றுஞ் சேதிக்கப்பட்டார்: என் சனங்களின் பாவத்தினிமித்தம் வதைக்கப்பட்டார்.—துன்மார்க்கருடன் அவருடையபிரேதக்குழியை நியமித்தார்கள், அவர் மரித்தபின்பு செல்வனைச் சேர்ந்தார்; அவர்கொடுமைசெய்யவேயில்லை, அவருடையவாயிலேகபட மில்லை.

ஆளுமும் யெகோவா அவரை நொறுக்கும் படிதிருவுளங்கொண்டார்; அவரே அவரைவேதனைக்கு ஒப்பித்தார்: அவருடைய ஆத்துமாயிராய்ச்சித்தபலியை ஒப்பித்தபின்பு, அவர் தமது சந்ததியைக்காண்பார், தீர்க்காயுளுள்ளவராவார், யெகோவாவுக்குப் பிரியமானவைகள் அவர்கையினாலே சித்தியாகும்.—அவர் தமது ஆத்துமா அனுபவித்தவேதனையின்பலனைக்கண்டு திருத்தியாவார்: நீதிமானது எந்தாசனானவர்தம்மைப்பற்றும் அறிவினால் அநேகரை நீதிமாண்களாக்குவார்; அவர்களுடையபாவங்களைத்தாமே சுமப்பார்.—அவர்மரணமடையத்தமதுபிராணனை ஊற்றினார், அவர்பால்களுடன் எண்ணப்பட்டார்; அநேகருடையபாவத்தைச்சுமந்து, பால்களுக்காகப் பிரார்த்தனைபண்ணினார்: இதினிமித்தம்நான் பெரியவர்களுக்குள் அவருக்குப்பங்கு கொடுப்பேன்; அவர் பராகிரமசாலிகளோடே கொள்ளைப்பொருளைப்பங்கிட்டுக்கொள்ளுவார்

௫௪. அதிகாரம்.

ச. அந்நியதேசத்தாராதேசபலிருத்தியடைதல்: யக. அதின் செளந்தரியத்தையும் செளக்கியத்தையும் வருணித்தல்.

பின்னொருதமலடியே, நீசந்தோஷமாய்ப்பாடு; பிரசவவேதனைப்பட்டாதவளே, நீ கெடும்பிரமாய்ப்பாடி ஆனந்தமுழக்கமிடு: விவாகஞ்செய்த ஸ்திரிக்குள்ள பிள்ளைகளிலும், அநாதஸ்திரிக்குள்ள பிள்ளைகள் அநேகரென்று யெகோவா சொல்லுகிறார்.—நீ உன் கூடாரத்தின் ஸ்தானத்தைவிசாலமாக்கு; அவர்கள் உன்வாசஸ்தலங்களின் தொகுதிகளை விரிப்பார்களாக.—நீ வலப்புறத்திலும் இடப்புறத்திலும்பெருகுவாய்; உன்சந்தி

(யெ) மீகா.உ.யக. எண்.ய.உ.இ. யாத்த.ய.ச.யக. (யக) அதி.இ.க.ய. ஏரே.உ.க.இ. பிலி.உ.க. (யச) சங்.உ.உ.ச.எ. அதி.இ.க.உ.க. (யடு) எசேக்.க.ச.உ.இ. அப்.உ.க.க. எபி.க.யக.யச. அதி.ச.க.எ.உ.க. ரோ.ய.இ.உ.ய. எபே.க.இ.ச.க. —(இ.க. அதி. ச.) யோவா.ய.உ.க.அ. ரோ.ய.ய.ச. ரோ.க.ய.ச. க.கொரி.க.ய.அ. (உ) மாற்.க.ய.உ. (க) சங்.உ.உ.க. எபி.ச.ய.இ.ச.யோவா.க.ய.யக. மத்.அ.ய.எ. எபி.க.உ.அ. க.பேதுரு.உ.உ.ச. (இ) ரோ.ச.உ.ச. க.கொரி.ய.இ.க. க.பேதுரு.க.ய.அ. க.பேதுரு.உ.உ.ச. (ச) க.பேதுரு.உ.உ.ச. (எ) மத்.உ.ச.ச.க. மத்.உ.எ.ய.உ.ய.ச. க.பேதுரு.உ.உ.க. அப்.அ.க.உ. (அ) தானி.க.உ.ச. (க) மத்.உ.எ.இ.எ. க.பேதுரு.உ.உ.உ. க.யோவா.க.இ. (ய) உ.கொரி.இ.உ.க. க.பேதுரு.உ.உ.ச. ரோ.ச.க. எபே.க.ச.ய. உ.தெச.க.ய.உ. (யக) யோவா.ய.எ.க. உ.பேதுரு.க.க. க.யோவா.உ.க. ரோ.இ.ய.அ.ய.க. (யெ) சங்.உ.அ. பிலி.உ.க. கொலோ.உ.ய.இ. ஓக்.உ.உ.க.எ. ஓக்.உ.க.க.ச. ரோ.அ.க.ச. எபி.எ.உ.இ. எபி.க.உ.ச. க.யோவா.உ.க.—(இ.ச. அதி. ச.) செப்.க.ய.ச. கலா.ச.உ.எ. க.சாமு.உ.இ. (க) அதி.இ.க.இ.

யார் அந்நியதேசங்களைச் சுதந்தரிப்பார்கள், அவர்கள் பாழான நகரங்களில் வாசமாயிருப்பார்களாக: ஆதலால் குறையாதபடிசெய், உன்கயிறுகளைநீளமாக்கி, உன்முனைகளைப்பலப்படுத்து, நீ பயப்படாதிரு; நீ வெட்கப்படமாட்டாய்; நீ கலங்காதே; நீ இலச்சையடையமாட்டாய்; உன் வாழிபத்தினவெட்கத்தை மறப்பாய், உன்விதவைத்தன்மையின்நிரந்தையை இனிநினையாய்.—
 ௫ சேனாபதியாகிய யெகோவா வென்னும் பெயர்பெற்றஉன்சிருஷ்டிகர்த்தாவே, உன்நாயகன்; சருவலோகத்திற்குள் தேவனென்று பெயர்பெற்ற இஸரவேலின்பரிசுத்தரே, உன்மீட்பர்.—
 ௬ கைவிடப்பட்டு மனம்நொந்தவனாகிய ஒரு ஸ்திரியைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் யெகோவா உன்னை அழைக்கிறாரென்று, உன் தேவன் சொல்லுகிறார்.—சற்றுநேரம் நான் உன்னைக்கைவிட்டேன்; ஆனாலும் மகாஇரக்கங்களுடனே உன்னைச் சேர்ப்பேன்.—சொளிகிறகோபத்தில் நான்சற்றுநேரம் என்முகத்தை உனக்குமறைத்தேன்; ஆனாலும் நித்தியதையயுடன் உன்மேலிரக்கம்வைப்பேனென்று, உன்மீட்பராகிய யெகோவா சொல்லுகிறார்.—இது எனக்குநோவாவின் சலப்பிரளயம்போலாகும்: இனி ஒரு பொழுதும் நோவாவின்சலப்பிரளயம் பூமியின்மேல்வரவிடேனென்று ஆணையிட்டேன்; அப்படியே உன்மேற்கோபங்கொள்ளேன்; உன்னைக்கடிந்துகொள்ளமாட்டேனென்று ஆணையிட்டேன்.—மலைகள் விலகினாலும், குன்றுகள் பெயர்ந்தாலும் என் தையை உன்னைவிட்டுப்பிரியாமலும், நான்செய்த சமாதானத்தின் உடன்படிக்கைவிலகாமலுமிருக்குமென்று, உன்மேலிரக்கம்வைத்த யெகோவா சொல்லுகிறார்.
 ௭ துக்கமுள்ளவளே, பெருங்காற்றினால் அடிக்கப்பட்டு ஆறுதலற்றவளே, பார், நான் சிந்திரத்தினால் உன் கற்களைப்பதிப்பேன், நீலரத்தினத்தினால் உன் அஸ்திபாரங்களைப்போடுவேன்.—
 ௮ பதுமராகத்தினால் உன் உப்பரிக்கையையும், சூரியகாந்தத்தினால் உன் வாசல்களையும், விலையேறப்பெற்றகற்களினால் உன்மதில்கள் எல்லாவற்றையுஞ்செய்வேன்.—உன்சந்ததியார் சகலரும் யெகோவாவினாலே போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன்சந்ததியாருக்கும் மகா சமாதானம் உண்டாகும்.—நீதியினாலேஸ்திரப்பட்டிருப்பாய்: கொடுமைக்குத்தாரமாவாய்; நீ பயப்படமாட்டாய்: திகிலுக்குத் தாரமாவாய்; அது உன்னை அணுகாது.—பார், அவர்கள் உனக்குவிரோதமாகக் கூட்டக்கூடுவார்கள், என்னாலேயல்ல: உனக்குவிரோதமாகக்கூட்டங்கூடுகிறவர்களே

வர்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள்.—பார், கரியிலே நெருப்பையூதி, தன் கிரியையைக்காக ஆயுத்தையுண்டுபண்ணுகிறகொல்லனை நான் சிருஷ்டித்தேன்; நாசப்படுத்தும்பொருட்டு நாசனை நான் உற்பத்தியாக்கினேன்.
 உனக்குவிரோதமாக உருவாக்கப்பட்ட எந்த யெ ஆயுதமும் பலிக்கமாட்டாது; நியாயவிசாரணையில் உனக்குவிரோதமாயெழும்பும் எந்தநாவின்மேலும் நீ குற்றஞ்சுமத்துவாய். இதுவே யெகோவாவின் தாசரின் சுதந்தரம், அவர்களுக்குக்கிடைக்கும் நீதி என்னாலேவருமென்று யெகோவா சொல்லுகிறார்.

௫௫. அதிகாரம்.

க. பாவிகள்விசுவாசிக்கும்படி அழைக்கப்படல்: சு. தேவனைத்தேடும்படி ஏவல்: அ. பத்தரின் வாழ்வை வருணித்தல்.
 ௧. தாகமாயிருக்கிறவர்களே, நீங்கனெல்லாருஞ்சலசமீபத்தில்வாருங்கன், பணமில்லாதவர்களே; நீங்கள்வந்துவாங்கிப்புகியுங்கள்; நீங்கள்வந்துபணமின்றித் திராட்சரசத்தையும், கிரயமின்றிப்பாலையுங்கொள்ளுங்கள்.—உணவல்லாதபொருளினிமித்தம் பணத்தையும், திருத்தியெய்யாதபொருளினிமித்தம் உங்கள்பிரயாசப்பலனையுஞ்செலவழிக்கிறதென்ன; நீங்கள் என்வாக்கைக்கேட்டு, சிந்தித்து நலமானதைப்புகியுங்கள், அப்பொழுதுஉங்கள் ஆத்தமம்புகழியானபதார்த்தத்தினாலே பூரிக்கும்.—உங்கள் செவியைச்சாய்த்து, என்னிடத்தில்வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்தமாசீலிக்கும்; தாவீதுக்கு நிச்சயிக்கப்பட்ட கிருபைகளையுடைய நித்திய உடன்படிக்கையை உங்களுக்கு ஏற்படுத்துவேன்.—பாருங்கள், நான் அவரைச்சனங்களுக்குச்சாட்சியாகவும், சாதியாருக்கு அதிபதியாகவும், நியாயப்பிரமாணிகளுகவும் ஏற்படுத்தினேன்.—
 ௨ பார், நீ அறியாதசாதியாரை அழைப்பாய், உன்னை மென்மைப்படுத்து உன் தேவனாகிய யெகோவாவினிமித்தமும், இஸரவேலின்பரிசுத்தரினிமித்தமும் உன்னை அறியாத தேசத்தார் உன்னிடத்தில் ஒடிவருவார்கள்.
 யெகோவாவைக்கண்டடையத்தக்கசமயத்தில் அவரைத்தேடுங்கள், அவர்சமீபமாயிருக்கையில் அவரைநோக்கிக்கூப்பிடுங்கள்:—பாவி தன்னெறியையும், துன்மார்க்கன் தன்எண்ணங்கனையும்விட்டு, யெகோவாவினிமித்திலே திரும்பக்கடவன், அவர் அவன்மேலிரங்குவார்; நம்முடைய தேவன் மன்னிக்கிறதற்கு மிகவும் பிரியமுள்ளவர், ஆதலால் அவன் அவரிடத்தில் திரும்பக்கடவன்.

(௫) ஏரே.௩.௮. லூக்.௧.௩௨. சக.௮.௪. ரோ.௩.௨௬. (ஏ) உ.கொரி.௪.௮. (க) ஏரே.௩.௧௫.௧௬. (ய) சக்.௪.௨. மத்.௫.௮. (யெ) வெளி.௨.௧.௮. (யெ) ஏரே.௩.௧௬. யோவா.௬.௪. க.கொரி.௨.௮. க.தெச.௪.௧. க.யோவா.௨.௨. (யெ) அதி.௪.௨.௧.௨. (௫௫.அதி.௧) யோவா.௪.௮. யோவா.௭.௧௭. வெளி.௨.௧. வெளி.௨.௨. ௮. மத்.௮.௪.௪. வெளி.௩.௮. (௩) மத்.௮.௨. ஏரே.௩.௨.௪. உ.சாமு.௭.௭. அப்.௮.௧.௬. (௪) யோவா.௮.௧. வெளி.௧.௫. ஏரே.௩.௮. எசேக்.௩.௨. தானி.௧.௨. ஒசி.௩.௫. (௫) எபே.௨.௮.௮. அப்.௩.௮. (௬) மத்.௫.௨. மத்.௨.௮. யோவா.௭.௧. யோவா.௮.௨. உ.கொரி.௬.௧. எபி.௩.௮. (௭) சக.௮.௮. ஏரே.௩.௮.

அ என் நினைவுகள் உங்கள் நினைவுகளல்ல, உங்
 ௧ கள்வழிகள் என் வழிகளல்ல.-பூமியிலும்வானங்
 கள் எவ்வளவு உயரமோ, அவ்வளவு என் வழி
 கள் உங்கள் வழிகளிலும், என் நினைவுகள் உங்
 ௨ கள் நினைவுகளிலும் உயரமாயிருக்கின்றன.—ம
 யையும்,உறைந்தமழையும்ஆகாயத்தினின்றுசொ
 ரிந்தபின்பு, திரும்பி அங்கேபோகாமல் பூமியை
 நனைத்து அதில்முளைகிளம்பி விளையும்படிசெய்
 3 து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிற
 வனுக்கு ஆகாரத்தையும்கொடுக்கிறபிரகாரம்,—
 ௪ என்வாயினின்று புறப்படும்வாக்கும் ஆகும்: அ
 து சித்தியாகாமல் என்னிடத்தில் திரும்பாது,
 எனக்குப்பிரியமானதை நிறைவேற்றி, நான் நி
 5 னைத்தனுப்பிய காரியத்தைப் பலிக்கச்செய்யும்.—
 ௬ ஆதலால் நீங்கள் மகிழ்ச்சியுடன்புறப்பட்டு, ச
 மநானத்தோடே நடத்திக்கொண்டுபோகப்படு
 வீர்கள்: மலைகளும்குன்றுகளும்உங்களுக்குமுன்
 7 பாகக்கெம்பிரமாய்ப்பாடும், வெளியிலுள்ளமரங்
 ௮ களெல்லாம் கைகொட்டும்.—முட்டிசெடிக்குப்பிர
 தியாகத் தேவதானு உண்டாகும், காஞ்சொறிக்க
 9 குப்பிரதியாக அதேச்செடிமுளைக்கும்: அது யெ
 கோவாவுக்கு ஒருநாமமாகவும், சேதிக்கப்ப
 10 டாத நித்திய அடையாளமாகவுயிருக்குமென்று
 யெகோவா சொல்லுகிறார்.

௫௬. அதிகாரம்.

௧. சற்சிகிரியைசெய்யும்படி ஏவி அதினால் விளை
 யும் பலனைக்காட்டல்: ௧. குருடராகிய காவ
 லானரைக் கண்டித்தல்.

நான் செய்யும் இரட்சிப்புவருவதற்கும், என்
 1 னுடைய நீதி வெளிப்படுவதற்குச் சமீபமான
 2 படியால், நீங்கள் நியாயத்தைக்காத்துநடந்து, நீ
 3 தியைச்செய்யுங்கள்.—இப்படிச்செய்கிற மனுஷ
 4 னும், இதையே பற்றிக்கொண்டு, ஒய்வுநாளை
 5 அசுத்தப்படுத்தாமல் அதைக்காத்து, எந்தத் தீமை
 6 யையுஞ்செய்யாமல் தன் கையைத்தடுக்கிற மனு
 7 புத்திரனும் வாழ்வுடையவர்களென்று யெகோ
 8 வா சொல்லுகிறார்.

௯ யெகோவாவைச் சேர்ந்த அந்நிய புத்திர
 10 ன், யெகோவா என்னைத்தம்முடையசனங்
 11 களினின்று தீர்ப்பிரிந்தாரென்றுஞ் சொல்லலா
 12 காது: அண்ணகன்,பாரும், நான்பட்டமரமென்
 13 றுஞ்சொல்லலாகாது.—யெகோவா, என் ஒய்
 14 வுநாளைக்காத்து, எனக்கு இஷ்டமானவைகளைத்
 15 தெரிந்துகொண்டு,என்உடன்படிக்கையைப்பற்
 16 றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக்குறித்து,—நான்
 17 என்ஆலயத்திலும் உன்மதில்களுக்குள்ளும் புத்திர
 18 ராபுத்திரிகளிலும் உத்தமஅதிகாரத்தையும் நாமத்
 19 தையும் அவர்களுக்குக்கொடுப்பேன்: என்றும் ஒ
 20 பியாத நித்தியநாமத்தை அவர்களுக்கு அருளு

வேன்.—யெகோவாவுக்குத்தொண்டுசெய்
 1 யவும், யெகோவாவின் நாமத்தின்மேல்அன்
 2 பாயிருக்கும்படி அவருக்குத் தாசராயிருக்கவும்
 3 அவரைச்சேர்ந்து, ஒய்வுநாளை அசுத்தப்படுத்தா
 4 மற்காத்து, என்னுடைய உடன்படிக்கையைப்
 5 பற்றிக்கொள்ளுகிற அந்நியபுத்திரரையும்,—என்
 6 னுடைய பரிசுத்த மலையிற்கொண்டுவந்து என்
 7 பிரார்த்தனையின்வீட்டில் அவர்களைச்சந்தோஷப்
 8 படுத்துவேன்: அவர்கள்இடுந்தகனபலிகளும்,மற்
 9 ரப்பலிகளும் என்னுடைய வேதிகையின்மேல்
 10 அங்கிகரிக்கப்படும்; என்னுடையவீடு சமஸ்த
 11 சனங்களுக்கும் பிரார்த்தனையின் வீடென்னப்ப
 12 டுமென்று சொல்லுகிறார்.—இலரவேல் சனங்க
 13 ளுக்குள்ளே தூரத்தப்பட்டவர்களைச் சேர்க்கிற
 14 ஆண்டவராகிய யெகோவா, அவர்களோ
 15 டேசேர்க்கப்பட்டவர்களையல்லாமல் மற்றவர்க
 16 ளையும் அவர்களோடே சேர்ப்பென்கிறார்.

வெளியிலேசஞ்சரிக்கிறமிருகங்களே,காட்டு
 17 மிருகங்களே, நீங்கெல்லாம்வந்து பட்சியுங்
 18 கள்.—அவனுடைய காவலாளர் குருடர்: அவர்க
 19 ளைவரும் மதியினர், அவர்களெல்லாரும்ருலைக்
 20 கமாட்டாத ஊமை நாய்கள்; கலுக்காண்கிறவர்க
 21 ள், படுக்கிறவர்கள்,நித்திரைப்பிரியர்.—திருத்தி
 22 யடையாமல் பட்சிக்கிற நாய்கள், அந்த மேய்ப்
 23 பர்ஒன்றுமறியார்கள்: சகலருந்தங்கத்தங்கள் இ
 24 லாபத்தை எவ்விடத்திலுந் தேடி, தங்கத்தங்கள்
 25 வழியேசரிந்துபோய்,—திராட்சரசத்தைக்கொண்
 26 டுவருவேன், மதுவைப்பானம்பண்ணுவோம்வா
 27 ருங்கள்; இன்றுபோல நாளைக்குமிருக்கும், இதி
 28 லும் அதிகபூர்த்தியாகுமெயென்றார்கள்.

௫௭. அதிகாரம்.

௧. நீதிமான்களுடைய நன்மையைத்தெரிவித்தல்:
 ௨ யூதேயரின் துஷ்டகருமத்தைக் காட்டல்:
 ௩ யச. தாழ்ந்தசின்னையுள்ளவர்களுக்கு இரட்சிப்
 4 புக்கிடத்தல்.

நீதிமான்களும்புத்திரரே, ஒருவனும் அதை
 5 மனதில் வைக்கிறதில்லை: இரக்கமுள்ளவர்கள்
 6 கொண்டுபோகப்படுகிறார்கள்,நீதிமான்களும்புத்திர
 7 குத் தப்பும்படி கொண்டுபோகப்படுகிறார், இ
 8 தை ஒருவனுஞ் சிந்திக்கிறதில்லை.—அவன்சமா
 9 தானத்திற்பிரவேசிக்கிறான்: நேர்மையாய் நடக்
 10 கிறவர்கள் தங்கள்சயனங்களின்மேல் இளைப்பா
 11 றுதலையடைகிறார்கள்.

மாயாவித்தைக்காரியின்புத்திரரே,விபசாரியும்
 12 வேசையும்பெற்ற சந்ததியாரே, நீங்கள் சமீபித்
 13 துவாரங்கள்.—நீங்கள் ஆரைப்பரிசாகப்பண்ணு
 14 சிறீர்கள், யாவனுக்குவிரோதமாய் வாயைவிரித்
 15 துநாவைநீட்டுகிறீர்கள்.—பச்சையான ஒவ்வொ
 16 ருமரத்தின்கீழும் விக்கிரகங்களோடே காமமுட்

(அ) உசாமு.எ.யு. (ஆ) சங்.கூ.யு. (இ) உபா.கூ.உ. (ஈ) மீகா.எ.ச. ஏரே.யு.யு. (ஊ. அதி. ௧.) மத்.கூ.
 உ.ரோ.யு.யு.யு. (உ) அதி.இ.யு. (ஈ) அப்.அ.உ. ௧.பேதுரு.௧.உ. (ஊ) க.திமோ.கூ.யு. யோவா.௧.யு.உ.
 ௧.யோவா.கூ.௧. (எ) ௧.பேதுரு.௧.௧.உ. ரோ.யு.உ. ௧. எபி.யு.யு. ௧.பேதுரு.௧.உ. மத்.உ.யு. மல்.௧.யு. (அ)
 யோவா.யு.யு. எபே.௧.கூ. (க) ஏரே.யு.உ. (ய)மத்.யு.யு. பிலி.கூ.உ. (ய)மீகா.கூ.யு. எசேக்.௧.௧.உ. (யு)
 நீதி.உ.கூ.ஊ. ஓர்த்.யு.யு. ௧.கொரி.யு.கூ.—(இ. அதி. ௧.) மீகா.எ.உ. ௧.இரா.யு.யு. (உ) ஓர்த்.உ.உ.கூ.
 உ.நானா.யு.யு. (ஈ) மத்.யு.யு. (ஊ)உ.இரா.யு.யு. ஏரே.உ.உ. லேவி.யு.யு. ஏரே.எ.கூ. எசேக்.யு.யு.

டி, மலைவெடிப்புகளின்கீழே தாழ்ந்தபூமிகளில் பின்னாகளைக்கொல்லுகிறநீங்கள் கட்டினாயிற்று உன் பின்னாகளும், கள்ளச்சந்தியாரும்வல்லவா.—
 ௧ நீர்க்கால்களிலுள்ள மிருதுவான சிலைகளே உன்பங்கு; அவைகளே உன்பகம்: அவைகளுக்கே பாணபலியைஉணற்றி, காணிக்கையையுிட்டாய். இவைகளால் ஆறுதலடைவேனா.—அதி உன்னதமும் உயரமுமான மலையின்மேல் உன்படுக்கையை வைத்தாய்: பலியிடும்படி அங்கேயும் ஏறியாய்.—கதவுகளுக்கும், நிலைகளுக்கும் பின்னாக உன்ரூபகக்குறியைவைத்தாய்: எனக்கல்ல, நீ உன்னை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தியாய், நீ ஏறியாய்; நீ உன் படுக்கையை விஸ்தாரமாக்கியாய், அவர்களோடும் உடன்படிக்கையைப் பண்ணியாய்; அவர்களுடையபடுக்கையைவிரும்பி, அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தியாய்.—கைலத்தை எடுத்துக்கொண்டு இராசாவிடத்தில்போனாய், சுகந்திரவியங்களைமிகுதியாக்கி; உன் தூதரைத் தூரதேசத்துக்கனுப்பி, பாதாளபரியந்தம் உன்னைத் தாழ்ச்சிப்படுத்தியாய்.—வழியின் தூரத்தினிமித்தம் இளைத்துப்போனாய்; ஆகிலும் அதுவிரூதாவென்று நீ சொல்லவில்லை: உன்னைப்பலத்தை நீகண்டடைந்தபடியினால் நீ ஆயாசப்படவில்லை.—நீ பொய்யாய்நடந்து என்னைநினையாமலும் உன் மனநிப்பியாமலும் இருக்கும்படியாய், யாவர்நிமித்தம் கலங்கியப்படுகிறாய்; பூருவகாலமுதல் நான்மவுனமாகிக் கண்டையாயிருக்கவில்லையா, அதினால் அல்லவா நீ எனக்குப் பயப்படவில்லை.—உன் நீதியையும், உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன்; நீ அவைகளினால் பலன்பெறமாட்டாய்.
 ௩௧ நீ அலறும்பொழுது உன் திரளாகிய தெய்வங்கள் உன்னை விடுவிக்கக்கடவன; காற்று அவைகளெல்லாவற்றையும் பறக்கடிக்கும்; ஒரு சுவாசம் அவைகளைக் கொண்டெப்போயிடும்: என்மேல்நம்பிக்கையாயிருக்கிறவன் தேசத்தில்வசித்து, உன் பரிசுத்தமலையைச் சுதந்தரித்துக்கொள்வான்.—வழியை ஆயத்தப்படுத்துங்கள், உயர்த்துங்கள், உயர்த்துங்கள், இடறுகட்டையை என்சனங்களின் வழியினின்று நீக்கிவிடுங்களென்று ஒருவன் சொல்லுவான்.—பரிசுத்தரென்னும்பெயருள்ள நித்தியவாசியாகிய மகத்துவமும் உன்னதமுள்ளவார், நான் உன்னத்திலும்பரிசுத்தத்திலும், தாழ்ந்தசிறையுடையவர்களை உயிர்ப்பிப்பதற்காகவும், நொறுங்கியமனதுள்ளவர்களை உயிர்ப்பிப்பதற்காகவும், நொறுங்கியதும் தாழ்ந்த தாமாகிய சிறையைள்ளவனிடத்திலும் வாசம்பண்ணுகிறேனென்று சொல்லுகிறார்.—நான்சதாகாலமும் வழக்காடேன், இடைவிடாதபடி கோபம்

கொள்ளேன்: ஆவியும், நான் சிருஷ்டித்த ஆத்துமாக்களும் என்சமுக்கத்தில் சோர்ந்துபோமே.—அவனுடைய பொருளாசையென்னும் பாவத்தி யெனினிமித்தம் நான்கோபங்கொண்டு, அவனை அடித்தேன்: அவன் தன் மனம் தெரிந்துகொண்டவழியில் மறுபாடாய் நடந்தபடியால் நான்கோபம் கொண்டு, என் முகத்தை மறைத்தேன்.—அவனுடையவழிகளை நான் பார்த்தேன், அவனைச் சொஸ்தப்படுத்துவேன், அவனைநடத்தித்திரும்பவும் அவனுக்கும், அவனிடத்திலிருக்குத் தக்கமுன்னவர்களுக்கும் ஆறுதல்செய்வேன்.—உதயுகுகளின்பலனைப் படைக்கிறேன்; தூரத்திலுள்ளவர்களுக்கும் சமீபத்திலுள்ளவர்களுக்கும் சமாதானம், சமாதானம், நான் அவனைச் சொஸ்தப்படுத்துவேனென்று யெகோவா சொல்லுகிறார்.—துன்மார்க்கர் அலையுங்கடலைப்போலிருக்கிறார்கள், அதின் நீர்கள் சேற்றையும் அழுக்கையும் ஒதுக்குகின்றன; அதற்கு அமைதியில்லை.—துன்மார்க்கனுக்குச் சமாதானமில்லையென் உகறு என் தேவன் சொல்லுகிறார்.

௮௮. அதிகாரம்.

௧. யூதேயசனங்களின் கபடத்தைக்கண்டித்தல்: உபவாசத்தின்தன்மையை நிருணயித்தல்: ௮. சற்றுகிரியையின்பலனைக் காட்டல்: ௩௧. ஓய்வுநாள்க்கைக்கொள்ளுவதினாலுண்டாகும் பலனைத் தெரிவித்தல்.

நீ உரத்துக்கூப்பிடு, அடக்கிக்கொள்ளாதே, எக்காளத்தொனியைப்போல உன்சத்தத்தை உயர்த்தி, என்சனங்களுக்கு அவர்கள்மீறுதலையும், யாக்கோபின்வமிசத்தாருக்கு அவர்களுடையபாவங்களையுந்தெரிவி.—நீதியைச்செய்து தங்கள் தேவனுடைய விதிகளைவிட்டுவிடகாமலிருக்கிறசாதியாரைப்போல, அவர்கள்நாடோறும்என்னிடத்தில்உசாவி, என்வழிகளை அறியவிரும்புகிறார்கள்; நீதியுள்ளநியமங்களைக்குறித்துஎன்னிடத்தில் விசாரித்து, தேவனைச் சேரவிரும்புகிறார்கள்.
 நாங்கள் உபவாசம்பண்ணும்பொழுதுநீர்நோக்காமலிருக்கிறதென்ன, நாங்கள்எங்கள் ஆத்தமத்தைத் துக்கப்படுத்தும்பொழுது நீர்பாராமல் போகிறதென்ன கிறார்கள்: பாருங்கள், நீங்கள் உபவாசிக்கும்நாளில் சுக அனுபவத்தை நாடுகிறீர்கள், நீங்கள் நியமித்தவேலைகளையெல்லாம் கட்டாயமாய்நடத்துகிறீர்கள்.—பாருங்கள், நீங்கள் கலகமும்விவாதமுஞ் செய்கிறதற்கும், பாவமென்னும்முஷ்டியினால் தாக்குகிறதற்கும் ஏதுவாக உபவாசஞ்செய்கிறீர்கள்: இன்றுபோலஉங்கள்சத்தத்தைஉயரத்திலேகேட்கப்பண்ணுவதற்கு உபவாசஞ்செய்யாநிறுங்கள்.—ஒருவன்தன் ஆத்தமத்தைத் துக்கப்படுத்துகிறதும், நாணலைப்போலத்த

(எ) எசேக். ௩௧. ௩௨. ௩௩. எசேக். ௨௧. ௩௧. (அ) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (க) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௪) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௫) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௬) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௭) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௮) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௯) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௧௦) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௧௧) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௧௨) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௧௩) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௧௪) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௧௫) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௧௬) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௧௭) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௧௮) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௧௯) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௨௦) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௨௧) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௨௨) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௨௩) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௨௪) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௨௫) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௨௬) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௨௭) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௨௮) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௨௯) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩. (௩௦) எசேக். ௩௧. ௩௧. ௩௨. ௩௩.

லைவணங்குகிறது, இரட்டிலுஞ் சாம்பலிலும் படுக்கிறதமாகிய இவைகளை எனக்குப்பிரியமான உபவாசம்; இறையாஉபவாசமென்றும் யெகோவா அங்கிகரிக்கும் நானென்றுஞ்சொல்லலாம்.—பாவபந்தங்களை அவிழ்க்கிறது, துகத்தின் கட்டுகளை அவிழ்க்கிறது, உபத்திரவப்பட்டவர்களைவிடுவிக்கிறது, துகம் ஒவ்வொன்றையும் நீங்கள்முறிக்கிறது, -பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைக்கொடுக்கிறது, தள்ளுண்டதரித்திரரை உன்விட்டிலேசேர்க்கிறது, வஸ்திரமில்லாதவனைக்கண்டு அவனுக்கு வஸ்திரத்தைக்கொடுக்கிறது, உன்மாயிசத்தைப் போன்றவர்களுக்கு உன்னைமறைத்துக்கொள்ளாமலிருக்கிறதமாகிய இவைகளல்லவா எனக்குப்பிரியமானஉபவாசம்.

அ அப்பொழுது அருளுதையத்தைப்போல உன் ஒளிபிரகாசிக்கும், உன்வாழ்வுஅதிசிக்கிரத்திலே தோன்றும்; உன் நீதி உனக்குமுன்பாகச் செல்லும்; யெகோவாவின் மகிமை உனக்குப்பின்னணியாகும்.—அப்பொழுது நீ கூப்பிடவாய், யெகோவா உத்தரமருளுவார்; நீசத்தமிடுவாய், அவர், நானிருக்கிறேனென்பார். நீ உன்மத்தியினின்றதுகத்தையும், விரல்நீட்டுதலையும், நீச்சொற்களையும்மற்றி, -பசியுள்ளவன்மேல் மனமுருகி, தயரப்பெய்துமாவைத்திருத்திப்படுத்தினால் அந்தகாரத்திலும் உன் ஒளிதோன்றும், உன் இருளும் மத்தியானத்தைப்போலாகும்.—யெகோவா நித்தமும் உன்னைநடத்திக்கொள்வார், மிகவும்வறட்சியானகாலத்தில் உன் ஆத்துமாவைத்திருத்திப்படுத்துவார், உன் எலும்புகளைப்புஷ்பியாக்குவார்: நீ நீர்ப்பாய்ச்சப்படுகிறதோட்டத்திற்கொப்பாவாய், வற்றாதநீர் உற்றுப்போலாவாய்.—உன்ளுலேதோன்றுபவர்கள் பூருவகாலத்திற் பாழாய்ப்போன ஸ்தானங்களைத்திரும்பப் புதுப்பிப்பார்கள்: பூருவகாலத்திலுள்ள அஸ்திபாரங்கள்மேல் கட்டுவார்கள்; நீ இடிந்ததைத் திரும்பக்கட்டுகிறவனென்றும், வாசஞ்செய்கிறவர்களுக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துகிறவனென்றும் பெயர்பெறுவாய்.

யெகோவா என்பரிசுத்தநாளாகிய ஒய்வுநாளில் உனக்கிஷ்டமான கிரியைகளைச் செய்யாதபடிக்கு உன்காலேத்தடுத்து, ஒய்வுநாளினையாகிமென்றும், யெகோவாவின் பரிசுத்தநாள் மகிமையுள்ளதென்றும் சொல்லி, உன்வழிகளிலேநடவாமலும், உன்னிஷ்டத்தைச்செய்யாமலும், வீண்சொற்களைப்பேசாமலும், அந்தநாளைக்கண்டுசெய்தால் நீ யெகோவாவில் மகிழ்ந்திருப்பாய்.—நீ பூமியின் உயர்ந்தஸ்தானங்களில் ஏறியிருக்கும்படிக்கும், உன் பிதாவாகிய யாக்கோபின் சுதந்தரத்தை அனுபவிக்கும்படிக்குஞ் செய்வீன்; யெகோ

வாவின்வாயே இவ்வாக்கை வசனித்தது.

௫௬. அதிகாரம்.

க. பாவத்தையும் அதின்பலனையுங்காட்டல்: யெகோவான் மாத்திரம் பாவத்தினின்றும்யிரட்சிக்கவல்லவரெனக்காட்டல்.

பாருங்கள், இரட்சிக்கக்கூடாதபடி யெகோவாவின் கை குறுகிப்போகவில்லை; கேட்கக்கூடாதபடி அவருடைய செவிமந்தமாகவுமில்லை.—உங்கள் குற்றங்கள் உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் பிரிவுண்டாகின, அவர்உங்களுக்குச்செய்கொடாதபடி உங்கள் பாவங்களே அவருடையமுதத்தை உங்களுக்கு மறைக்கின்றன.—உங்களைக்கள் இரத்தத்தினாலும், உங்கள் விரல்களுக்குற்றத்தினாலும் அசுசிப்பட்டிருக்கின்றன; உங்கள் உதடுகள்பொய்ப்பேசுகின்றன, உங்கள் நாவு தீங்கானவைகளை வசனிக்கின்றது.—நீதியின்பட்சத்திற் பேசுகிறவன் ஒருவனுமில்லை, சத்தியத்தைச்சாதிக்கிறவன் ஒருவனுமில்லை: வீணானதை நம்பிப் பொய்ப்பேசுகிறார்கள்; தீமையைக் கருப்பந்தரித்துப் பாவத்தைப் பிரசவிக்கிறார்கள்.—கட்டுவிரியன் மூட்டைகளை அவயங்காக்கிறார்கள், அவைகளுடைய மூட்டையைத்தின்றவன் சாவான்: ஒன்றையித்ததால், விரியன் புறப்படுகின்றது, சிலந்தியின்தூல்களால்நெய்கிறார்கள்.—அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகளல்ல, அவர்கள் தங்க்கிரியையிலால் தங்களை மூடமாட்டார்கள்: அவர்களுடையகிரியைகள் அநியாயக்கிரியைகள், கொடுஞ்செய்கை அவர்கள் கைகளிலிருக்கின்றது.—அவர்களுடையகால்கள் தீங்குசெய்யும்படி ஒடுகின்றன, அவைகளுக்குற்றமில்லாதவனுடைய இரத்தத்தைச்சிந்தவிரைந்துசெல்லுகின்றன: அவர்களுடைய சிந்தனைகள் பாவமானசிந்தனைகள்; அவர்கள்வழிகளிலேநாசமுஞ்சேதமுமிருக்கின்றன.—சமாதானமானவழியை அவர்கள் அறியார்கள்; அவர்களுடையநடைகளில் நியாயமில்லை: அவர்கள் தங்களுடையபாதைகளைத் தாங்களே கோணலாக்குகிறார்கள்: அவைகளிலிடக்கிறவனெவனோ அவன் சமாதானத்தையறியான்.

ஆதலால் நியாயம் நமக்குத்தரமாய் நிற்கின்றது, நீதி எங்களை அணுகவில்லை: நாம் ஒளியைக்காத்திருக்கிறோம், பார், இருளைக்காண்கிறோம்; பிரகாசத்தைக் காத்திருக்கிறோம், அந்தகாரத்திலேநடக்கிறோம்.—நாம் குருடரைப்போலச் சுவரைப் பிடிக்கும்படி தடவுகிறோம், கண்ணில்லாதவர்கள்போலவே தடவுகிறோம்: இரவில் இடறுவதுபோலவே மத்தியானத்திலும்நாங்கள் இடறுகிறோம்; பாழ்நிலங்களிலே செத்தவர்களைப்போலிருக்கிறோம்.—நாம் அனைவருங்கரடிகளைப்போல உறுமி, புறக்களைப்போலக்கூவுகிறோம்:

(க) நிகி.௫.யெ.யெ. ஏரே.௧௪.அ. (எ) எசேக்.யெ.எ.யெ. மத்.உ.௫.௧௫. யோபு.௧௧.யெ. ஆதி.உ.௧.யெ. நிகி.௫.௫. (அ) யோபு யெ.யெ. யாத்.யெ.யெ. அதி.௫.உ.யெ. (க) சங்.யெ.உ. (யெ) அதி.௧௧.ச. (யெ) அதி.௫.௧.உ. யோபு. ௨௨.௨.ச. (யெ) உபா.௧௨.யெ. உபா.௧௧.௨. அதி.௧.உ.யெ. அதி.ச.யெ. மீகா.௪.ச.—(௫௬. அதி. க.) எண்.யெ. ௨௧. அதி.௫.யெ. (க) அதி.௧.யெ. (ச) யோபு.யெ.௧௫. சங்.எ.யெ. (ச) யோபு.அ.யெ.யெ. (எ) நீதி.௧.யெ. ரோ. ௧.யெ. (அ) நீதி.உ.யெ. (க) ஏரே.அ.யெ. (யெ) உபா.௨.அ.௨. யோபு.௫.யெ. ஆமோ.அ.௧. (யெ) எசேக்.எ.யெ.

நியாயத்துக்குக்காத்திருக்கிறோம், அதில்லை; இரட்சிப்புக்குக்காத்திருக்கிறோம், அதாகமக்குத்தா உரமாய் நிற்றின்றது.-உம்முடையசமுக்கத்தில் எங்கள் மீறுதல்கள் பெருகியிருக்கின்றன, எங்கள் குற்றங்கள் எங்களுக்குவிரோதமாகச்சாட்சியிடுகின்றன: எங்கள்மீறுதல்கள் எங்கனோடேயிருக்கின்றன; எங்கள்பாவங்களோ, அவைகளைநாங்கள் அறிந்திருக்கிறோம்.-நாம் யெகோவாவுக்குவிரோதமாய்ப்பாவஞ்செய்துபொய்ப்பேசி, நமது தேவனை விட்டுப்பராமுக்கமாளோம், கொடுமைக்கும் கட்டளைமீறுவதற்கு மேற்றவாக்குகளைப்பேசினோம், நாம் சிந்தித்துக்கருப்பந்தரித்து, பொய்யானவைகளைப் பிரசவிய்த்தோம்.-நியாயம்பின்னிட்டுத்திரும்பிப்பொயிற்று, நீதிதரமாகநிற்கின்றது: சத்தியம்வீதியில் இடறுகின்றது, மடு உண்மைஅதிப்பிரவேசிப்பதுகடாது.-சத்தியம் ஒழிகின்றது; தீங்கை விடுகிறவன் கொன்னைப்பொருளாகிறான்: யெகோவா பார்த்து நியாயத்தைக்காணத்தினுல்பிரியவீண்மாறார்.

யக ஒருவரும் வெளிப்படவில்லையென்று கண்டார், மத்தியஸ்தனில்லாததனிமித்தம் பிரமித்தார்: அப்பொழுது அவருடையகரம்அவருக்காக இரட்சிப்பைச்சித்தியாக்கின்றது; அவருடையநீதியெ அவரைத்தாங்கின்றது.—அவர்நீதியையமார்பின் கவசமாக அணிந்தார், தலையில் இரட்சிப்பெண்ணுஞ்சீராவைத்தரித்துக்கொண்டார்; பழிவாங்கலெண்ணும் வஸ்திரத்தைத்தரித்தார், வைராக்கியமெண்ணும் உத்தரீயத்தினாலே போர்த்துக்கொண்டார்.—அவர்கிரியைகளின்படியே பிரதிபலனைப்பார், தமது சத்துருக்களுக்குக்குரோதத்தையும், தமதுபகைவருக்குப் பிரதிபலனையும் கொடுப்பார்; தீவுகளுக்குப் பிரதிபலன்கொடுப்பார்.—யக அப்பொழுதிமேற்குத்திசையிலுள்ளவர்கள் யெகோவாவின் நாமத்துக்கும், குரியோதயதிகைசியிலுள்ளவர்கள் அவருடையமகிமைக்கும் பயப்படுவார்கள். சத்துருவெள்ளம்போல் வரும்பொழுது யெகோவாவின் ஆவி அவனுக்குவிரோதமாகக்கொடியை ஏற்றும்.

உய சீயோனுக்கும், யாக்கோபிலேபாவத்தைவிட்டுத்திரும்புகிறவர்களுக்கும் மீட்பர்வருவாரென்ற உறு யெகோவா சொல்லுகிறார்.—மேலும் யெகோவா, உன்மேலுள்ளஎன்னுடையஆவியும், நான் உன்வாயிலிட்ட என்னுடைய வாக்குகளும்; இன்றுமுதலென்றும் உன்வாயினின்றும், உன்சந்ததியின் வாயினின்றும், உன்சந்ததியின் சந்தியார்வாயினின்றும் நீங்குவதில்லையென்று சொல்லுகிறார்; அவர்களோடேபண்ணின என்னுடைய உடன்படிக்கை இதுவேயென்று யெகோவா சொல்லுகிறார்.

கல. அதிகாரம்.

க. அந்நியதேசத்தாரால் சபை விருத்தியடைதல்: அ. கொஞ்சக்காலந்துக்கப்பட்டுச் செனக்கியத்தைப்பெல்.

எழும்பு, பிரகாசமாயிரு; உன்ஒளிவந்துவிட்டது, யெகோவாவின் மகிமைப்பிரகாசம்உன்மேல் உதயமாயிற்று.—பார், இருள்பூமியையும், காரிருண்டதேசத்தாரையும் மூடுகின்றன: ஆனாலும் யெகோவா உன்மேல் உதிக்கிறார், அவருடையமகிமை உன்மேல் காணப்படுகின்றது.—அந்நியர் உன்ஒளியையும், இராசாக்கள் உன்மேலுதிக்கும் உன் பிரகாசத்தையும் கிட்டிவருவார்கள்.—உன்கண்களைஏறிட்டுச்சுற்றிப்பார்: அவர்களைல்லாறும் ஏகமாய்க்கூடுகிறார்கள், உன்னிடத்தில் வருகிறார்கள்: உன்புத்திரர்தூரத்தினின்றவருவார்கள், உன்புத்திரிகள் உன்பக்கத்தில் வளர்க்கப்படுவார்கள்.—அப்பொழுது நீ அதைக்கண்முகிழ்ந்திருப்பாய், உன் மனம் அதிசயப்பட்டு விசாலமாகும்; சமுத்திரத்தின் செல்வம் உன்வசமாகத்திரும்பும், அந்நியதேசத்தாரின்சகலசம்பத்தம் உன்னிடத்தில்சேரும்.—ஒட்டகங்களும், மீதியான் ஏபா என்னும் தேசங்களினதீவிரமான ஒட்டகங்களும் வெள்ளம்போலவந்து உன்னைமூடும்; வேப்பாவில் வசிக்கும் யாவரும் பொன்னையும் குந்துருவையும் சுமந்துகொண்டுவந்து, யெகோவாவின் கீர்த்தனத்தைப் பிரசித்தப்படுத்தவார்கள்.—கேதாரின் ஆடுகெளல் எலாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும், நெபாயோத்தின் கடாக்களும் உன்னைச்சேவிக்கும்: அவைகள் என்வேதிகையின்மேலேறி அங்கிகரிக்கப்படும், மகிமைபொருந்திய என் ஆலயத்தைச்சிறப்பிப்பேன்.

மேகத்தைப்போலவும், தங்கள் கூடுகளினதுவார்களுக்குத் தீவரிக்கிற புறக்கணப்போலவும்பறக்கிற இவர்கள் யாவர்.—தீவுகள்என்னைக்காத்திருக்கும், தர்ஜிஷின்கப்பல்கள் முற்பட்டுஉன் தேவனாகிய யெகோவாவின் நாமத்தினிமித்தமும், உன்னைச்சிறப்பித்துவருகிற இலரவேலின் பரிசுத்தரினிமித்தமும், தங்கள்பொன்வெள்ளிகளோடும் உன்புத்திரரைத்தூரத்தினின்றும்கொண்டுவரும்.—அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக்கட்டுவார்கள், அவர்களுடைய இராசாக்கள் உன்னைச்சேவிப்பார்கள்: நான்கோபங்கொண்டு உன்னை அடித்தேன், அனுக்கிரகத்தினால் உன்மேலிருக்கினேன்.—அந்நிய தேசத்தாரின்சகலசம்பத்தம் உன்னிடத்திற் கொண்டவரும்படிக்கும், அவர்களுடைய இராசாக்கள் உன்னிடத்தில் கொண்டவரப்படும்படிக்கும், உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்

(யக) மத்.யெ.கூச.(யக)எசேக்.உஉ.கல. மாற்.சு.சு.(யஎ)எபே.சு.யச,யஎ. க.தெச.சு.அ. (யஅ) அதி.சு.க.சு. (யக) மல்.க.யக. வெளி.யெ.யடு. (உய) ரோ.யக.உக. (உக) எபி.அ.ய.—(கல) அதி. க.) எபே.சு.யச. மல்.ச.உ. (க) அதி.சு.க.உ.க. வெளி.உக.உச. (ச) அதி.சு.க.யஅ,உய,உக,உஉ. அதி.சு.க.யெ. (சு) ரோ.யக.உடு. அதி.சு.க.சு. (சு) ஆதி.உடு.ச. சங்.எஉ.ய. அதி.சு.க.சு. மத்.உ.யக. (எ) ஆதி.உடு.யக. ஆகா.உ.எ.க. (க) சங்.எஉ.ய. கலா.ச. உசு. சக.யச.யச. எரே.க.யஎ. அதி.சு.க.யடு. அதி.சு.க.உக. வெளி.உக.உச. (யக) வெளி.உக.உடு.

யெ பொழுதுத்திறந்திருக்கும்.—உன்னைச்சேவிக்கா
 தசாதியும் இராச்சியமும், அழிந்துபோகும்; அந்
 தச்சாதியாரைவருகு சங்கரிக்கப்படுவார்கள்.—
 யக. என்னுடையபரிசுத்தஸ்தானத்தைச்சிறப்பிக்கும்
 படி. விபானேனின் மகிமையும், தேவதாருக்க
 ளும், திதார், தாஜூர்விருட்சங்கள் உன்னிடத்திற்
 சேரும்; நான் என் பாதஸ்தானத்தைச் சிறப்பிப்
 பசு பேன்.—உன்னைத் துயரப்படுத்தினவர்களுடைய
 பின்னைகளும் குனிந்து உன்னிடத்தில் வருவார்
 கள்; உன்னை அவமதித்தயாவரும் உன்னுள்ளக்
 காலருகேபணிந்து உனக்கு யெ கோவா வின்
 நகரமென்றும், இலரவேலின் பரிசுத்தருக்குரிய
 மருமென்றும் பெயரிடுவார்கள்.—ஒருவரும்
 உன் வழியாய்ப் போகாதபடி நீ கைவிடப்பட்
 டும், வெறுக்கப்பட்டிருந்தாய், ஆகிலும் நீ நித்தி
 யமாட்சிமையும் அநேகநிலைமுறையாய்மகிழ்ச்
 சியமாகும்படி செய்வேன்.—நீ அந்நியதேசத்தா
 ரின் பாலைக்குடிப்பாய், இராசாக்களின்ஸ்தனங்
 களையுண்பாய்: யெ கோவாவாகிய நான் உன்
 இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன்
 மீட்பரென்றும் அறிந்துகொள்வாய்.—நான் பித்
 தனைக்குப்பிரதியாகப் பொண்ணையும், இரும்புக்
 குப் பிரதியாகவெள்ளியையும், மரங்களுக்குப்
 பிரதியாகச்செம்பையும், கற்களுக்குப்பிரதியாக
 இரும்பையும்கொண்டெருவேன்: உன் அபிபதி
 கள் சமாதானமும், திறைவாங்குகிறவர்கள் நீதி
 யுமுள்ளவர்களாகும்படி செய்வேன்.—உன் தேசத்
 தில் உபத்திரவமும், உன் எல்லைகளில் சேதமும்
 நாசமுமாகிய இவைகளின் சத்தம் இனி ஒருபொ
 முதம் கேளாது; உன் மதில்களுக்கு இரட்சிப்
 பென்றும், உன்வாசல்களுக்குப் புகழ்ச்சியென்
 டும் பெயரிடுவாய்.—பகலில் உனக்கொளிகொடுக்
 கும்படிருகிய இனிவேண்டவெதில்லை; சந்திரன்
 தன் பிரகாசத்தை இனி உனக்குத்தரவேண்டவெ
 தில்லை: யெ கோவாவே உன்நித்தியஒளி, உன்
 உயி தேவனே உன்மகிமை.—உன் ரூபியன் இனி
 அஸ்தமியான்; உன்சந்திரன் மறையான்: யெ
 கோவாவே உனக்கு நித்திய ஒளியாவார், உன்
 உதவுகத்தின் நாள்கள் ஒழிந்துபோம்,—உன்சனங்
 கள் யாவரும் நீதிமான்களாயிருப்பார்கள்: அவர்
 கள் சதா காலமும் தேசத்தைச்சுதந்தரிப்பார்கள்,
 என்னைப்புகழும்படிக்கு நான் ஈட்டினீனாகளும்,
 உடன்கைகள்செய்த கிரியையுமாயிருப்பார்கள்.—சி
 ரியவன் ஆயிரவராவான், அற்பவன்வலியசாதியா
 வான்: யெ கோவாவாகிய நான் ஏற்றகாலத்
 தில் இதைத் தீவரமாக நடப்பிப்பேன்.

கக. அதிகாரம்.

க. கிறிஸ்துவின் கிரியையைவருணித்தல்: ச. அ

தின்பலனைக்காட்டல்: டி. நீதிமான்களின்சென
 க்கியத்தைத் தெரிவித்தல்.
 ஆண்டவராகியயெ கோவாவின் ஆவி
 என்மேல் இருக்கின்றது; தாழ்ந்தசிறந்தையுள்ளவர்
 களுக்குச்சலிசேஷத்தைத்தெரிவிக்கும்பொருட்
 டெயெ கோவா எனக்கு அபிஷேகஞ்செய்தார்;
 நொறுங்கிய இருதயமுள்ளவர்களுடைய காயத்
 தைக்கட்டவும், சிறைப்பட்டவர்களுக்குவிடு
 தலையையும், கட்டப்பட்டவர்களுக்குக் கட்ட
 விழ்ப்பையும் அறிவிக்கவும்,—யெ கோவா அங்
 கிகரிக்கத்தக்கவருஷத்தையும், நம்முடைய தே
 வன் பழிவாங்கும் நானையும் பிரசித்தப்படுத்த
 வும், துயரப்படுகிறவர்க்கும் ஆறுதலைச்செய்
 யவும்,—சீயோனிலேவாறுரப்படுகிறவர்களைச்சுச்
 சந்தோஷப்படுத்தும்படி சாம்பலுக்குப் பிரதியாகச்
 சுந்தர முடியையும், தூக்கத்துக்குப் பிரதியாக ம
 கிழ்ச்சியென்னுந்தலைத்தையும், மனவிசாரத்துக்
 குப் பிரதியாகத் துதியென்னும் வஸ்திரத்தையுங்
 கொடுக்கவும் என்னை அனுப்பினார்; அவர்கள்
 யெ கோவா தமதுமகிமைவிளங்கும்படிவைத்
 த சோலையென்றும், நீதியுள்ளவருட்சங்களைன்
 றும் பெயர் பெறுவார்கள்.
 நெடுங்காலம் பாழானவைகளைக் கட்டுவார்
 கள், பூருவகாலத்தில் இடிந்தவைகளை எழுப்பு
 வார்கள், தலைமுறை தலைமுறையாய் இடிந்து
 கிடந்த வெறுமையான நகரங்களைப் புதுப்பிப்
 பார்கள்.—அந்நியர் நின்று உங்கள் மந்தைகளை
 மேய்ப்பார்கள், அந்நிய புத்திரர் உங்கள் பண்
 ணைக்காரரும், உங்கள் திராட்சத் தோட்டக்கார
 ருமாயிருப்பார்கள்.—நீங்களோ, யெ கோவா
 வின் ஆசாரியரென்னும் பெயர் பெறுவீர்கள்:
 உங்களை நமது தேவனுடைய தாசரென்பார்
 கள்: நீங்கள் அந்நியதேசத்தாருடைய செல்வத்
 தை அனுபவித்து, அவர்களுடைய மகிமையைக்
 கொண்டெடுத்தீன்மை பாராட்டுவீர்கள்.
 உங்கள்வெட்கத்துக்கு இருமடங்கு கிடைக்
 கும்; நிந்தைக்குப் பிரதியாக அவர்கள் தங்
 கள் பாகத்தினும் சந்தோஷப்படுவார்கள்: ஆத
 லால் அவர்கள் தங்கள் தேசத்தில் இருமடங்குப
 லனைச்சுதந்தரிப்பார்கள்: அவர்கள் நித்திய சந்
 தோஷத்தை அனுபவிப்பார்கள்.—யெ கோவா
 வாகிய நான் நியாயத்திலேபிரியப்படுகிறேன்,
 கொள்ளப்பொருளின் தகனபலியை வெறுக்கி
 நேன்; நான் உண்மையாய் அவர்களுடையகிரி
 யைக்குப் பலனைக் கொடுத்து, அவர்களோடும்
 நித்திய உடன்படிக்கையைப்பண்ணுவேன்.—
 அவர்களுடைய வழிசுத்தார் அந்நியசாதியாருக்
 குள்ளும், அவர்களுடையசுத்தியார்சனங்களுக்

(யெ) சக.யச.யெ.யக. மத்.உக.சச. (யக) அதி.கரு.உ. க.நானா.உஅ.உ. (யச) வெளி.க.க. எபி.யெ.உ.உ. வெளி.
 யச.க. (யச) அதி.சக.உக. அதி.சக.உ. (யஅ) அதி.உக.க. (யக) வெளி.உக.உக. சக.உரு. (உய) ஆமோ.அ.க.
 (உக) அதி.ரு.உ.க. வெளி.உக.உ.எ. மத்.யரு. அதி.சக.க. மத்.யரு.யக. யோவா.யரு.உ. எபே.உ.ய. (உஉ) மத்.
 யக.கக.கஉ.—(சக. அதி. க.) லூக்.ச.யஅ. யோவா.க.கஉ. சங்.சரு.எ. எரே.கச.அ. (உ) லேவி.உரு.க. மல்.ச.
 க.க. உ.தெச.க.ச.அ.க. அதி.ரு.எ.யஅ. மத்.ரு.ச. (க) அதி.கய.உக. யோவா.யரு.அ. (ச) அதி.சக.அ. எசேக்.கச.
 கக—கக. (ரு) எபே.உ.யெ. (சு) யாத.யக.க. க.பேதுரு.உரு.க. வெளி.க.க. அதி.கய.ரு.யக.யக. (எ) அதி.சய.
 உ. சக.க.யெ. (அ) அதி.க.யக.யக. அதி.ரு.ரு.க.

முது என் புயமே எனக்கு இரட்சிப்பைவருவித் தது; என் அன்பினூக்கமே என்னைத்தாங்கிற்று.—
 ௬ நான் என்கோபத்தினூற் சனங்களை மிதித்து,எனது உக்கிரகோபத்தினால் அவர்களை வெறியாக்கி, அவர்களுடைய இரத்தத்தைத் தறையிலே சொரியப்பண்ணுவேன்.

எ யெகோவா நமக்கருளிய எல்லாவற்றின்படிக்கும், தமது இரக்கங்களுக்கும் தமதுமிருந்த தயவுகளுக்குமேற்கத்தாம் இஸரவேல்வமிசத்தாருக்கு அனுக்கிரகித்தமகாநன்மையின்படிக்கும், நான் யெகோவாவின் தயவுகளையும் யெகோவாவுக்குரிய துதிகளையும் பிரசித்தம் பண்ணுவேன்.—அவர், நிச்சயமாய் இவர்கள் என்னுடையசனங்கள், பொய் சொல்லாதசந்தியாரென்றுசொல்லி, அவர்களுக்கு இரட்சகரா
 ௬ னார்.—அவர்களுக்குண்டான எல்லாத்துக்கத்திலும் அவரும் துக்கப்பட்டார், அவருடைய சந்திதானத்திலுள்ள தூதனாவர் அவர்களை இரட்சித்தார்: அவர்தமது அன்பினாலும் தயையினாலும் அவர்களை மீட்டருளினார்; பூருவகாலத்தின் சமஸ்த நாள்களிலும் அவர்களைத் துக்கிச் சுமந்தார்.

ஐ ஆகிலும் அவர்கள் கட்டளைமீறி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்: அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாகி, அவர்களுக்கு விரோதமாயுத்தஞ்செய்தார்.—அப்பொழுது அவர் பூருவகால்களையும், மோசேயையும், தம்முடைய சனங்களையும் நினைந்து, அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பரையும் சமுத்திரத்தினின்றுகொண்டெவந்தவர் எங்கே; தமக்கு நித்திய புகழ்ச்சியுண்டாகத் தம்முடைய பரிசுத்த ஆவியை அவர்களுள்ளத்தில் பிரவேசிப்பித்து,—மோசேயின் வலப்பக்கத்தில் தமது மகிமையுள்ளகரத்தினால் அவர்களை நடத்தி, அவர்களுக்கு முன்பாய்க் சலத்தைப் பிரித்தார்.—ஒரு குதிரை சமமான பூமியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடருமல் நடக்கத்தக்கதாக ஆழியின்வழியாய் அவர்களை நடத்தி,—மிருகவேள் தாழ்ந்தபூமியில் இறங்குகிறதுபோல, யெகோவாவின் ஆவி அவர்களை இளைப்பாறப்பண்ணிற்று: இப்படியே உமது நாமத்தை மகிமைப்படுத்த, உம்முடைய சனங்களை நடத்தினீர்.

ஐ நீர்வானத்தினின்று நோக்கியருளும், பரிசுத்தமும் மகிமையுமுள்ள உமது வாசஸ்தானத்தினின்றும்பாரும்: உம்முடைய அன்பினூக்கமும், உமது மகாபரக்கிரமமும் எங்கே; என்மேல்வைத்த உம்முடைய மன உருக்கமும் இரக்கமும் சிவிலகறுவிட்டனவா.—நீர் எங்கள்பிதா, இது நிச்சயம்;

ஆபிரகாம் எங்களைப்பாராமலும், இஸரவேல் எங்களை அங்கிகரியாமலுமிருந்தும், யெகோவாவாகிய நீரே எங்கள் பிதா, எங்கள் மீட்பர்; உமது நாமமே நித்தியம்.

யெகோவாவே, எங்களை உமதுவழிகளை யெவிட்டுவழுவும்படிசெய்ததேது, நாங்கள் உமக்குப் பயப்படாதபடி நீர் எங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினதேது; உமக்குரிய சுதந்தரத்திலுள்ள கோத்திரத்தாராகிய உமது தாசர்நிமித்தம் திரும்பிவாரும்.—பரிசுத்தமுள்ள உமது சனம் யெசுசு அற்பகாலமாத்திரம் அதைச் சந்தரித்தார்கள்: எங்கள்சத்துருக்கள் உம்முடைய பரிசுத்தஸ்தானத்தை மிதிக்கிறார்கள்.—நாங்களை உம்முடையவர்கள்: ஒருபொழுதும் நீர் அவர்களை ஆளவில்லை; அவர்கள் உமது நாமத்தரிக்கப்பட்டவரில்லை.

கசு. அதிகாரம்.

சபை பிரார்த்தித்துப் புலம்பல்.

பருவங்கள் உமது சமுக்கத்தில் உருகும்படி, வாணங்களைக்கிழித்து இறங்கிவருவீராக.—உருக்கும் அக்கினிபோலவும், சலத்தைக்கொதிக்கப்பண்ணும் நெருப்புப்போலவும் புறச்சாதியார் உமது சமுக்கத்தில் நடுங்கும்பொருட்டு, உமதுசத்துருக்களுக்கு உமது நாமத்தைப் பிரசித்தப்படுத்தும்.—நாங்கள் எதிர்பாராத பயங்கரமானகிரியைகளை நீர்செய்தபொழுது, நீர்இறங்க உமது சமுக்கத்திலே மலைகள் உருகின.—உமமைக் காத்திருப்பவர்கள் நிமித்தம் உம்மையன்றி இப்படிச் செய்யும் வேறொரு தேவனை ஆதிமுதல் ஒருவரும் கண்ணிறக்காணவுமில்லை, காதினறக்கேட்கவுமில்லை, உணரவுமில்லை.—நாங்களோ பாவுருசெய்ததினால் நீர்மிகவுல்கோபங்கொண்டீர்: சந்தோஷப்பட்டு நீதியைச்செய்கிறவர்களுக்கும், உம்முடையவழிகளில் உம்மை நினைக்கிறவர்களையுஞ்சந்திக்கிறீர்: அவைகள் என்றுமுள்ளவைகள், நாங்களரிட்சிக்கப்படுவோம்.—நாங்களனைவரும் அசுசிப்பட்ட வஸ்துவைப்போலிருக்கிறோம், எங்கள்நீதிகளெல்லாம் அழுக்காடைபோலிருக்கின்றன; நாங்களனைவரும் இலைபோலவாகுகிறோம்; எங்கள்பாவங்கள் காற்றைப்போல எங்களை அடித்துக்கொண்டுபோய்விடுகின்றன.—ஒருவரும் உமது நாமத்தைப் பிரார்த்தனைப்பண்ணுவதில்லை, உம்மைச்சார்த்துகொள்ளும்படி ஒருவரும் முயலுவதில்லை: ஆதலால் நீர் உம்முடைய முகத்தை எங்களுக்கு மறைத்து, எங்கள் அக்கிரமத்தினால் எங்களைக் கரையப்பண்ணினீர்.—யெசுசு யெகோவாவே, நீர் எங்கள்பிதா; நாங்கள் களி

(க) வெளி.யெசு.சு. (க) நியா.யெசு. யாத்.யெசு.யெசு. யாத்.கூ.யெசு. மல்.கூ.சு. அப்.யெ.யெசு. உபா.எ.எ.அ. யாத்.யெசு.சு. (ஐ) யாத்.யெசு.அ. ஆகா.உ.உ. (யெ) யாத்.யெசு.எ. யாத்.யெசு.உ. யோசு.கூ.யெசு. (யெ) உசா.மு.எ.உ.கூ. (யெ) உபா.உசு.யெசு. எரே.கூ.உ.யெ. ஒசி.யெசு.அ. (யெ) உபா.கூ.உ.சு. யோபு.யெசு.உ.சு. பிர.கூ.யெசு.அ. (யெ) அ.தி.கூ.யெ. யோவா.யெசு.யெ. ரோ.கூ.யெசு. எண்.யெசு.சு. சவ்.கூ.யெசு. (யெ) தானி.அ.உ.சு. (யெ) அ.தி.கூ.யெ.சு.—(கசு. அ.தி. க.) நியா. இ.இ. மீகா.க.சு. (கூ) யாத்.கூ.யெ. நியா.இ.சு.இ. சவ்.சு.அ.அ. அபகூ.கூ.கூ.சு. (ச) சவ்.கூ.யெசு. க.கொரி.உ.கூ. (இ) அப்.யெசு.யெ. மல்.கூ.சு. (கூ) பிலி.கூ.சு. சவ்.கூ.யெ.சு. (எ) ஒசி.எ.எ. யோபு.அ.சு. (அ) அ.தி.கூ.யெசு. அ.தி.உ.கூ.யெசு. எரே.யெசு.சு. ரோ.கூ.உ.யெ.உ.சு. எபே.உ.யெ.

மண், நீர் எங்களை உருவாக்குகிறவர்; நான்களின வரும் உமது கையின்கிரியை.

க யெகோவாவே, அதிக கோபங்கொள்ளா திரும், என்றும் எங்கள் பாவத்தைச் சிந்தையில் வையாதிரும்: பாரும், நான்களினவரும் உம் முடைய சனங்கள், எங்களைக் கடாட்சித்தருளு மென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறோம்.— ய உம்முடைய பரிசுத்த நகரங்கள் வனமாயின, சீ யோன்வனமாயிற்று, யெரூஷலேமும் பாழாயிற் று.—எங்கள்முன்றோர் உம்மைக் கீர்த்தனம்பண் ணின பரிசுத்தமும், செளந்தரியமுமுள்ள எங் கள் ஆவயம் அக்கினியினாலே தகிக்கப்பட்டது: எங்கள் இனியபொருள்களெல்லாம் அழிந்தன.— யெ யெகோவாவே, இவைகளைக்கண்டும் அடக் கிக்கொள்வீரா; மவுனமாகி, அதிகமாய் எங்களைத் துக்கப்படுத்தப்பார்க்கிறீரா.

காடு. அதிகாரம்.

க. அந்நியதேசத்தாரை அங்கிகரித்து யூதேயரை அங்கிகரியாமல்விடல்: அ. எஞ்சுஞ்சனங்களை இரட்சித்தல்: யக. துன்மார்க்கரைத் தண்டித் தல்: யசு. சன்மார்க்கரை ஆசீர்வதித்தல்.

என்னைக்குறித்துக் கேளாதவர்களால் தேடப் பட்டேன்; என்னைத்தேடாதவர்களுக்குக் காணப் பட்டேன்: என் நாமந்தரியாதசாகியாரிடத்தில், என்னைப் பாருங்கள், என்னைப் பாருங்களென் றேன்.—தங்கள்சயஎண்ணங்களுக்கேற்றகத்துன் றெறியில் நடந்துவந்த முருட்ச்சனங்களுக்கு நேரேநாள்முழுவதும் என்னைக்கெவிரித்தேன்.— அந்தச்சனங்கள்நித்தமும் என்சமுகத்தில் என் னைக் கோபப்படுத்துகிறீர்கள்; அவர்கள் தோட் டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூ பங்காட்டுகிறீர்கள்.—அவர்கள் பிரேதக்குழிக ளிலிருந்து, சமாதிகளில் இராத்தங்கி, பன்றியி றைச்சியைத்தின்று, தங்கள் பாத்திரங்களில் அ ரோசியமான ஆணத்தைவைத்துக்கொள்ளுகிறீ ர்கள்.—நீ உன்மட்டில் நின்றுகொள், என்சமீபத் தில்வராதே; உன்னிலும் நான் சுத்தயிருக்கி றேனென்று சொல்லுகிறீர்கள். அவர்கள்என்னு டையநாசியிலே புகையும், நான்முழுவதும் எரி சிற அக்கினியுமாயிருக்கிறீர்கள்.—பாருங்கள், அது எனக்குமுன்பாக எழுதியிருக்கின்றது: நான்மவுனமாயிருக்கமாட்டேன், அவர்கள்மடி யிலே பிரதிபலன் அளிப்பேன்.—உங்கள்பாவங் களுக்கும், மலைகளில் தூபங்காட்டிக் குன்றுக ளின்மேல் என்னை அவமதித்துவந்த உங்கள்பி தாக்களின் பாவங்களுக்கும் ஏற்க, உங்கள்மடி யிலே பிரதிபலன் அளிப்பேன்: அவர்களுடைய முந்தினசெய்கைக்கேற்கப் பலனை அளந்து த

ருவேனென்று யெகோவா சொல்லுகிறார். ஒருநிராட்சக்குலையிலரசங்காணப்படும்பொ ழுது அதிலே நலமுண்டு, அதை நாசப்படுத்தா தேயென்று சொல்வதுபோல, அவர்களை முற் றும்நாசப்படுத்தாதபடி, எந்தாசரினியித்தம் அப் படியேசெய்வேன்.—நானாக்கோபினின்று ஒரு வயிசத்தையும், யூதாவின்யன்று என்மலைகளைச் சதந்தரிப்பவனையும் வரப்பண்ணுவேன்: நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச்சதந்தரிப்பா ர்கள், எந்தாசர் அங்கேவாசம்பண்ணுவார்கள்.— என்னைத்தேடுகிற என்சனங்கள்நித்தம்ஷாரோ ய் ன் மந்தையின் தொழுவமாகவும், அக்கோரென் னூர் தாழ்ந்தபூமிமாட்டுக்கிடை கட்டுமிடமாகவு ம் இருக்குமென்று யெகோவா சொல்லுகிறார்.

நீங்களோ, யெகோவாவை விட்டுவிட்டீர் யக கள், என் பரிசுத்த மலையை மறந்துவிட்டீர்கள், நீங்கள் காத்தினியித்தம் போசனப்பீடத்தை ஆயத் தம்பண்ணினீர்கள், மேனிக்குப் பாணபலியை இட்டீர்கள்.—ஆதலால் நான் உங்களைக்கட்கத் யெ துக்கென்று எண்ணிக்கொடுப்பேன், நீங்கள் அ னைவரும் சங்காரத்துக்குக் குனிவீர்கள்: நான் கூப்பிட்டபொழுது நீங்கள் உத்தரங்கொடுக்க வில்லை; நான்பேசினபொழுது நீங்கள் கேட்க வில்லை; என் பார்வைக்குத் தீங்கானதைச்செய் து, எனக்குப்பிரியமல்லாததைத் தெரிந்துகொண் டீர்கள்.—ஆதலால் தேவனாகிய யெகோவா, யக பாருங்கள், எந்தாசர் புசிப்பார்கள், நீங்களோ பசியுள்ளவர்களாவீர்கள்: பாருங்கள், எந்தாசர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்: பாருங்கள், எந்தாசர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.—பாருங்கள், என் யச தாசர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோமனவிசனத்தினால் அலறி, மனக்கிலே சத்தினால் புலம்புவீர்கள்.—நான் தெரிந்துகொண் டிரு டசனங்களுக்கு, நீங்கள் உங்கள் நாமத்தைச்சா பமொழியாகவைத்துப்போவீர்கள்: ஆண்டவ ராகிய யெகோவா உன்னைக் கொலைசெய் வார், தமதாசராக் குவேறுநாமத்தைத்தரிப்பார்.— பின்பு பூருவகாலத்தின்துக்கம்மறக்கப்படும், அ யக வைகள் என்பார்வைக்கு மறைந்துபோய்விடும்; யூரியிலேதன்னைவாழ்த்துகிறவன் சத்திய தேவ னைக்கொண்டு தன்னை வாழ்த்துவான்; யூரியில் ஆணையிடுகிறவன் சத்திய தேவனைக்கொண்டு ஆணையிடுவானென்று சொல்லுகிறார்.

பாருங்கள், நான்புதியவானங்களையும், புதிய யெ பூமியையும் சிருஷ்டிக்கிறேன்: முந்தினைவைகள் நினைவிருப்பதாயில்லை, சிந்தையிலே வருவது மில்லை.—பாருங்கள், நான் யெரூஷலேமை ஆ யெ

(க) சங்.எக.யக. (ய) சங்.எக.க. (யக) உ.இரா.உடு.க. உ.நானா.கசு.யக. சங்.எசு.எ. எசேக்.உசு.உக.உடு.(யெ) அதி.சஉ.யச. சங்.அக.க.—(சடு. அதி. க.) ரோ.க.உசு.உடு.உசு.கய. எபே.உ.யெ.யக.(உ)ரோ.ய.உக. (க) உபா. கூஉ.உக. (ச) உபா.யெ.யக. (டு) மத்.க.யக. யூதா.யக. உபா.கஉ.கசு. மல்.க.யக. (சு) எரே.யக.யெ. (எ) யாத். உய.டு. எசேக்.யெ.சு. (அ) யோவே.உ.யச. (க) மத்.உசு.உஉ. ரோ.யக.டு.எ. (ய) யோசு.எ.உசு.சு.எ. ஒசி.உ.யடு. (யக) எசேக்.உக.சக. க.கொரி.ய.உக. (யெ) உ.நானா.கசு.யடு.யக. நீதி.க.உசு. எரே.எ.யக. சசு.எ.எ. மத்.உக. கசு—சக. (யச) மத்.அ.யெ. ஊக்.யக.உஅ. (யடு) எரே.உக.உக. சசு.அ.யக. அப்.யக.உக.(யசு)எரே.ச.உ. உபா. க.யக. சங்.கக.யக. செப்.க.டு. (யஎ) அதி.டுக.யக. உ.பேதுரு.க.யக. வெளி.உக.க.

னந்தமாகவும், அதிலுள்ள சனங்களைச் சந்தோஷமாகவுஞ் சிருஷ்டிக்கிறேன்: நான் சிருஷ்டித்ததைக்குறித்து நீங்கள் என்றும் மகிழ்ந்து சந்தோஷப்பட்படுங்கள்.—நான் யெருஷலமைக்குறித்துச் சந்தோஷப்படுவேன், என் சனங்களின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்: அதில் அழகையின் சத்தமும், அலறுதலின் சத்தமும் இனி ஒருபொழுதுவாய் கேட்கப்படுவதில்லை.—அவ்வடத்தில் இனி அற்பாயுளுள்ள பாலகனும், தன் நாட்களைப் பூரணமாகப் பெறாத விருத்தனாயிரார்கள்: தூறுவயது பெற்று மரிக்கிறவன் பாலகன்போல் எண்ணப்படுவான், தூறுவயதுபெற்றபாலியோ சபிக்கப்படவான்.—அவர்கள் வீடுகளைக்கட்டி அவைகளிலே வாசம்பண்ணுவார்கள்; திராட்சத்தோட்டங்களைநாட்டி அவைகளின்பலினைப்புகிப்பார் உட்கள்.—அவர்கள் கட்டிய வீட்டில் வேறொருவனும் வசியான்; அவர்கள் நட்ட திராட்சக்கொடியின் பலனை வேறொருவனும் புகியான்: ஒரு விருட்சத்தின் நான்களைப்போலவே என் சனங்களின் நான்களாயிருக்கும், நான்தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடு உக நான் அனுபவிப்பார்கள்.—அவர்கள் வீணாகப்பிரயாசப்படுவதில்லை, நாசத்துக்காகப் பிரசவிப்பதில்லை; அவர்களும் அவர்கள் சந்தியாரும் யெசு காவா லின் வரப்பிரசாதம்பெற்ற வமிசத்தா உராயிருப்பார்கள்.—அவர்கள் பிரார்த்தனைபண்ணுமுன் நான் உத்தரங்கொடுப்பேன்; அவர்கள் பேசினமாதிரித்தில் நான் கேட்பேன்.—கோணயும் ஆட்டுக்குட்டியும் ஏகமாய்மேயும், சிங்கம் மாட்டைப்போலவைக்கோலத்தின்னும்: தான் கருப்பத்துக்கு இரையாகும். என் பரிசுத்த மலையில் அவைகள் தீங்குசெய்வதாயில்லை, கேடுண்டாக்குவதாயில்லையென்று யெசு காவா சொல்லுகிறார்.

௧௬. அதிகாரம்.

௧. யெசு காவா தயாரொணக்காட்டல்: ௧. ௧ படமுள்ளவர்களைக்கண்டிடத்தல்: ௨. தாழ்ந்தசிற்தையுள்ளவர்கள் ஆறுதலடைதல்: ௩. சபைவருத்தித்துவாழ்தல்: ௪. துன்மார்க்கநாசமடைதல். ௫. விானம் என் சிங்காசனம், பூமி என்பாதபீடம்: நீங்கள் எனக்காகக் கட்டினவீடுஎங்கே; நானிளைப்பாறும் ஸ்தானம் எங்கேயென்று யெசு காவா சொல்லுகிறார்.—என்கரமே இவைகளைல்லாஹ்றையுஞ்சிருஷ்டித்தது, இவைகளைல்லாம இருந்தன: தாழ்ந்ததம் நொறுங்கியதுமான ஆவியையுடையவனாகி, என்வாக்கைக்குறித்து நடுங்குகிறவனை யெசு காவா காக்கிப் பாப்பேன்.—மாட்டைக்கொல்லுகிறவன் மனுஷனைக்கொல்லுகிறவனாகவும், ஆட்டுக்குட்டியைப் பலியடுகிறவன் நாயின் கழுத்தை அறுக்கிறவனாகவும், கைவேத்தியம் படைக்கிறவன் பன்றியின் இரத்தத்தைப்படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்க

கிரகத்தை வாழ்த்துகிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளைத் தெரிந்துகொள்ளுகிறார்கள், இவர்களுடைய ஆத்தமாக்கள் தங்கள் அரோசியமானவைகளிலே திருத்தியாயிருக்கின்றன.—நான் கூப்பிட்டபொழுது அவர்கள் உத்தரந்தரவில்லையே; நான் பேசினபொழுது அவர்கள் கேட்கவில்லையே: அவர்கள் என்பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, எனக்குப்பிரியமில்லாததைத் தெரிந்துகொண்டார்கள்: ஆகையால் நான் அவர்களுக்குத்தக்க தீமைகளைத்தெரிந்துகொண்டு, அவர்களைப் பயப்படுத்துங்காரியங்களை அவர்களுக்கு நேரிடும்படி பண்ணுவேனென்று யெசு காவா சொல்லுகிறார்.

யெசு காவா லின் வாக்குக்கு, நெடுங்கு கிறவர்களாகிய நீங்கள் அவர் வாக்குக்குச் செவி கொடுங்கள்; என் நாமத்தினியித்தம் உங்களை வெறுத்து, உங்களைத்தூரத்தின உங்கள் சுகோதரர், யெசு காவா லின் மகிமை விளக்குவதாகவென்றார்கள்: ஆதலால் அவர் உங்கள் மகிழ்ச்சிக்காகப் பிரத்தியட்சமாவார், அவர்களோ இலச்சையடைவார்கள்.—நகரத்தினின்று கலகத்தின் சத்தமும், தேவாலயத்தினின்று ஒரு சத்தமும் கேட்கிறேன்; அது தமது சத்தருக்குப் பிரதிபலன் செய்யும் யெசு காவா லின் சத்தமே.—வேதனைப்படுமுன் பிரசவிக்கிறார்; கருப்பவேதனைவருமுன் புத்திரனைப்பெற்றார்.—இப்படிப்பட்டதைக் கேள்விப்பட்டவன் யாவன், இப்படிப்பட்டவைகளைக் கண்டவன் யாவன், ஒரு தேசம் ஒரு தினத்தில் உற்பத்தியாகுமா, ஒரு தேச சனம் ஒரு மிக்கப்பிறக்குமா; கருப்பவேதனைப்பட்டமாதிரித்திலே சீயோன் தன்னுடைய சந்ததியைப் பிரசவித்தான்.—கருப்பந்நிரிப்பித்த நான் பிரசவிப்பிக்க மாட்டேனென்று யெசு காவா சொல்லுகிறார்: பிரசவிக்கச்செய்கிற நான் பிரசவத்தைத் தடுப்பேனென்று உன் தேவன் சொல்லுகிறார்.—யெருஷலமைகேசிப்பவர்களாகிய நீங்களைல்லாரும் அவளோடே சந்தோஷப்படுங்கள், அவளைக்குறித்துக்களிகூருங்கள்: அவள் நிரித்த துக்கிப்பவர்களாகிய நீங்களனைவரும் மிகவுஞ் சந்தோஷப்படுங்கள்.—நீங்கள் ஆறுதல்தரும் அவளுடைய ஸ்தனங்களிலே திருத்தியாய், பாஸ்யுண்டு, அவளுடைய மகிமையின் பூரணத்தினிலே மகிழ்ச்சியாயிருப்பீர்கள்.—பாருங்கள், நான் சமாதானத்தை யெருநகரையைப்போலவும், அந்நியசேசத்தின் செல்வத்தைப்பாயும் வெள்ளத்தைப்போலவும் அவளுக்குப்பிரவாகிக்கச்செய்வேன்: அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள், அவளுடைய இடையிலே தாங்கப்படுவீர்கள், முழங்காலில் வைத்துத்தாலாட்டப்படுவீர்களென்று யெசு காவா சொல்லுகிறார்.—மாதா ஒருத்தி தன் புத்தி

(௪௧) அதி.௧௨.௨. (௨௨) பிர.அ.௪.௨. (௨௩) லேவி.௨௩.௪. உபா.௨.௪.௪. ஆமோ.௧.௪. (௨௪) உபா.௨.௪.௪. ஒசி.௧.௪. (௨௫) சங்.௧.௨. தானி.௧.௨. (௨௬) அதி.௪.௪.௪. ஆதி.௧.௪. (௨௭) அதி.௧.௪. (௨௮) இரா.௪.௨. உ.நா.௪.௪. மத்.௧.௪.௪. அப்.௪.௪.௪. அப்.௪.௪.௪. (௨௯) எஸ்.௪.௪. (௩) உபா.௨.௪. (௪) ரீதி.௧.௪. எரே.௪.௪. (௫) உ.தெ.௪. (௬) அதி.௪.௪.௪.

ரனைத் தேற்றுவதுபோல, நான் உங்களைத்தேற்றுவேன்; நீங்கள் யெருஷலேமிலே தேற்றப்பெய்தீர்கள்.—நீங்கள் அதைக் காணும்பொழுது உங்கள் இருதயம் பூரிக்கும், உங்கள் எலும்புகள் பசிய முனையைப்போலச்செழிக்கும்: அப்பொழுது யெகோவாவின் தாசரிடத்தில் அவருடையகரமும், அவருடையசத்தருக்களிடத்தில் உங்களுக்கு அவர் சினமும் அறியப்படும்.—பாருங்கள், எரிசிற அக்கினியோடே தமது குரோதத்தையும், மூளும் அக்கினியோடே தமது கண்டனையையுஞ் செலுத்தும்படி, யெகோவா அக்கினிப்பிரகாசத்தோடும் வருவார்; அவருடைய இரதங்கள் குறைக்காற்றுப்போலிருக்கும்.—யெகோவா அக்கினியினாலும், தமது கட்கத்தினாலும் சமஸ்தபிராணிகளோடும்போராடுவார்: யெகோவா வினாற் கொல்லப்பட்டவர்கள் அநேகர்.—யெபன்றியிறைச்சியையும், அரோசியமானதையும், எலியையுந்தின்று, தோப்புகளில் வரிசையாய்த் தங்களைப் பரிசுத்தமாக்கிச் சுத்திகரிப்பவர்கள் எகமாய்நாசமடைவார்களென்று யெகோவா யெசொல்லுகிறார்.—அவர்களுடைய கிரியைகளையும், நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்: நான் சமஸ்ததேசத்தாரையும், பாஷைக்காரரையும் கூட்டிச்சேர்க்கிறதற்கேற்றகாலம்வரும்; அவர்கள்வந்து என்மகிமையைத் தரிசிப்பார்கள்.—யெகோவா நான் அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக்கொடுப்பேன், அவர்களில் மீந்திருப்பவர்களை என் கீர்த்தியைக்கேளாமலும், என்மகிமையைக்காணாமலும் தாழ்த்திவிடும், வில்வீராகிய பூலுக்கும்,

லாத்துக்கும், தூரமாயுள்ள தீவாராகிய தூபாலுக்கும், யாவானுக்கும் அனுப்புவேன்; அவர்கள் அந்நியதேசத்தாருக்குள் என் மகிமையைப் பிரசித்தப்படுத்துவார்கள்.—அவர்கள் இஸ்ரவேல் உய்சந்ததியார் பரிசுத்தமான பாத்திரத்தில் வைத்தியத்தை யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதூபாலக் குதிரைகளின் மேலும், இரதங்களின்மேலும், தோளாக்களின்மேலும், கோவேறுகமுதைகளின்மேலும், ஒட்டகங்களின்மேலும் சருவ தேசத்தாரினின்றும் என்பரிசுத்த மலையைச்சேர்ந்த யெருஷலேமில் யெகோவாவுக்கு வைத்தியமாக, உங்கள் சகோதரர்எல்லாரையும்கொண்டுவருவார்களென்று சொல்லுகிறார்கள்.—அவர்களிலும் சிலரை உசாசாரியர்களாகவும், லேவியராகவுந் தெரிந்துகொள்வெனன்று யெகோவா சொல்லுகிறார்.—நான் சிருஷ்டிக்கும் புதுவானங்களும், உப்புதுப்பூமியும் என்சந்நிதியில் நித்தமும் நிற்பதுபோல, உங்கள்வமிசமும் உங்கள்நாமமும் நிற்குமென்று யெகோவா சொல்லுகிறார்.—அமாவாசிடோறும், ஒய்வுநாள்தோறும் சகல பிராணிகளும் என்சந்நிதியில் ஆராதனைசெய்வருவார்கள்.—இவர்கள்புறப்பட்டு என்கட்டளையை உசமீநின் மனுஷ்ருடைய பிரேதங்களைப்பார்ப்பார்கள்: இவர்களுடைய புழுச்சாவாது, இவர்களுடைய அக்கினி அவியாது; இவர்கள்சமஸ்தபிராணிகளுக்கும் அரோசியமாயிருப்பார்களென்று யெகோவா சொல்லுகிறார்.

(யெ) உ.தெச.க.அ. (யசு) அதி.உ.எ.க. (யெ) அதி.கரு.க.ச. (யக) லூக்.உ.கரு. மல்.க.யக. (உய) ரோ.யெ.யசு. (உக) யாத்.யக.சு. க.பேதுரு.உ.க. வெளி.க.சு. (உஉ) உ.பேதுரு.க.யக. வெளி.உ.க. (உக) சக.யசு.யசு. (உச) மாற்.க.சச.சசு.சஅ.

எரேமியா தீர்க்கதரிசியின்புத்தகம்.

க. அதிகாரம்.

க. எரேமியாவின் காலத்தைக் குறித்தல்: ச. எரேமியா தீர்க்கதரிசியாக ஏற்படல்: டக. அவன் வாதுமை விருட்சத்தையும் பாணையையுந் தரிசனத்தில்கண்டபின்பு யெகோவா அவனைத் தைரியப்படுத்தல்: டடு. யூதாவுக்குப் பயங்கர செய்தியைத் தெரிவித்தல்: டஎ. தேவன் அவனைத்தேற்றல்.

பேய்யாமீன் தேசத்திலுள்ள அனாதோத் ஊரில் வசித்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்கியாவின் புத்திரனான எரேமியாவின்னுடைய வாக்கியங்கள்:—ஆமோனின் புத்திரனும் யூதாதேசத்திராசாவுமாகிய யோஷியாவின் நான்களிலும், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்திலும்,—

யோஷியாவின் புத்திரனும் யூதாதேசத்திராசாவுமாகிய யோயாகீம் அரசாண்ட காலத்திலுமன்றி, யோஷியாவின் புத்திரனும் யூதாதேசத்து இராசாவுமாகிய சித்தியா அரசாண்டபதினொராம் வருஷம்வரைக்குமுள்ள அவன் காலத்தின் முடிவில் யெரூஷலேம் சிறையாகப் பிடித்துக்கொண்டு போகப்பட்ட ஐந்தாமாதம்வரையிலும், யெகோவாவின் வாக்கு அவனுக்குக் கிடைத்தது:—

கருப்பத்தில் நான் உன்னை உற்பவிக்கச் செய்யுமுன் உன்னை அறிந்தேன்; நீ பிறக்கு முன் நான் உன்னைப்பரிசுத்தப்படுத்தி, சாதிக்குக்குத் தீர்க்கதரிசியாக உன்னை ஏற்படுத்தினேனென்று,—எனக்குக்கிடைத்த யெகோவாவின் வாக்குச் சொல்லிற்று.—அப்பொழுது நான், ஆ, ஆண்டவராகிய யெகோவாவே, நான் பேச அறியாத பாலகனென்று சொல்ல,

யெகோவா என்னைநோக்கி, நான் பாலகனென்று நீ சொல்லலாகாது: நான் உன்னை அனுப்புகிற யாவரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாவற்றையும் பேசவாயென்றார்.—நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்: நான் உன்னை இரட்சிக்கும்படி உன்னோடேயிருக்கிறேனென்று யெகோவா சொன்னார்.—

மேலும் யெகோவா தமதுகையை நீட்டி, என்வாயைத்தொட்டார். யெகோவா என்னிடத்தில், பார், என்வாக்குகளை உன்வாயிலிட்டேன்.—

பார், நிருமலப்படுத்தவும், கீழேதள்ளவும், நாசமாக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் சாதிக்களின்மேலும் இராச்சியங்களின் மேலும் உன்னை இன்றைத்தினம் ஏற்படுத்தினேனென்றார்.

பின்பு எனக்குக் கிடைத்த யெகோவா யெவின் வாக்கு, எரேமியாவே, நீ எதைக்காண்கிருயென்று கேட்க, நான் ஒருவாதுமவிருட்சக்கிணையைக் காண்கிறேனென்றேன்.—அப்பொழுது யெகோவா என்னைநோக்கி, நீ நன்றாய்க்கண்டாய்: நான் விரைந்து என்வாக்கியத்தை நிறைவேற்றுவேனென்றார்.—இரண்டாந்தரமும் யெகோவாவின் வாக்கு என்னிடத்தில், நீ எதைக்காண்கிருயென்று கேட்க, நான் பொங்குகிறபானையைக்காண்கிறேன்; அது வடக்குநோக்கியிருக்கின்றதென்றேன்.—அப்பொழுது யெகோவாவா என்னுடனே, வடக்கினின்று இந்தத்தேசத்தாரனைவர்மேலுந் தீமைபுறப்பட்டுவருமென்று சொன்னார்.—பார், நான் வடஇராச்சியங்களிலுள்ள குலத்தாரனைவரையும் வரவழைப்பேன்; அவர்கள்வந்து யெரூஷலேயின் பிரவேச வாசஸ்தானத்திலும், அதைச்சூழ்ந்த மதில்களெல்லாவற்றின்மேலும், யூதேயா தேசத்து எல்லாநகரங்களிலும் தங்கள் தங்கள் சிங்காசனங்களை ஸ்தாபிப்பார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—

என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபம் டககாட்டி, தங்கள் கைகளின் கிரியைகளை நமஸ்கரித்தவர்கள் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அவர்களுக்கு விரோதமாக என்னியாயத்தீர்ப்புக்களை வெளிப்படுத்துவேன்.

ஆதலால் நீ இடைக்கச்சுக்கட்டி, எழுந்து, யெநான் உனக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லு: நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதே, அஞ்சினால் நான் உன்னைக் கலங்கவைப்பேன்.—பார், நான் உன்னை இன் டகழைத்தினம் தேசமனைத்திற்கும் விரோதமாகவும், யூதாதேசத்து இராசாக்களுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தேசத்துச்சனங்களுக்கும் விரோதமாகவும், மதில்கூழ்ந்த நகரமும், இருப்புத் தூணும், பித்தளைமதிலுமாக்கினேன்.—அவர்கள் டக உனக்கு விரோதமாக யுத்தஞ்செய்வார்கள்; உன்னைமேற்கொள்ளமாட்டார்கள், நான் உன்னை இரட்சிக்கும்படி உன்னோடேயிருக்கிறேனென்று யெகோவா சொல்லுகிறார்.

உ. அதிகாரம்.

க. தேவன் சனங்களுக்கு அனுக்கிரகஞ்செய்தும் அவர்கள் அவருக்கு விரோதமாகத் தேவபூசைமுதலிய பாவங்களைச்செய்தல்: டச. அநினிமித்தத் தேவன் அவர்களைத்தண்டித்தல்.

பின்பு எனக்குக்கிடைத்த யெகோவாவின் க

(க. அதி. க.) யோச. உ. க. டக. (உ) அதி. உ. டக. (க) அதி. க. உ. அதி. டக. டக. (ச) ஏசா. ச. க. க. யாத். க. க. டக. டக. டக. (சு) யாத். ச. டக. ஏசா. க. டக. (எ) எண். உ. உ. டக. டக. மத். உ. டக. (அ) எசே. உ. க. வச. யெ. யாத். க. டக. யோச. க. டக. அப். உ. க. யெ. எ. ய. டக. க. ஏசா. க. டக. ஏசா. க. டக. (ஓ) ஏசா. க. டக. (ஐ) உ. கெரி. ய. ச. டக. (ஐ) எசே. க. டக. (ஐ) உபா. எ. டக. (ஐ) க. இரா. டக. யோபு. க. டக. டக. டக. டக. யாத். க. டக. (ஐ) ஏசா. டக. எ.—(உ. அதி.)

உ வாக்கு,—நீ போய், விதைக்கப்படாத தேசமாகிய வனத்தில் நீ என்னைப்பின்பற்றினபொழுது உன் இளம்பிராயத்தில் உண்டாகிய பத்தியையும், உன் விவாக சமயத்திலுண்டான அன்பையும் நான் நினைந்திருக்கிறேனென்று யெகோவா சொல்லுகிறாரென்பதை, யெருஷலேமின் செவிக்கேற்ப பிரசித்தப்படுத்து.—இஸரவேல் யெகோவாவுக்குப் பரிசுத்தமும், அவருடையவிளைவின் முதற்பலனுமாயிருக்கிறான்: அவனைப்படுத்திப்பார்யாவருங் குற்றமுள்ளவர்களாவார்கள்; அவர்கள்மேல் தீமை வருமென்று யெகோவா சொல்லியிருந்தார்.—யாக்கோபின்வமிசமே, இஸரவேல்வமிசத்திலுள்ள சகல குடும்பங்களே, நீங்களுள்ளாரும் யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள்.

டு நம்மை எகிப்துதேசத்தினின்றும் புறப்படுத்தப்பண்ணின மனுஷர் செல்லாததும் ஒருவர் வசியாததமாகிய வெறுவெளியும், பன்னமும், நீரில்லாததும், மரண நிழலுமாயிருக்கிற வனத்தின் வழியாக நம்மைநடத்தின யெகோவா எங்கேயென்று உங்கள்முன்னோர்களாமல்,—என்னைவிட்டுத் தூரத்திற் போய், வீணானவைகளைப்பின்பற்றி வீணராவதற்கு, என்னிடத்தில் என்ன அநியாயத்தைக்கண்டார்கள்.—செழிப்பானதேசத்திலுள்ள பலனையும் நலத்தையும் நீங்கள் அனுபவிக்கும்படி அதிலே நான் உங்களைக்கொண்டெவந்தேன்; ஆனாலும் நீங்கள் பிரவேசித்து என் தேசத்தை அசுத்தப்படுத்தினீர்கள், என்னுடைய சுதந்தரத்தை அரோசியமாக்கினீர்கள்.—யெகோவா எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லவில்லை, வேதப்பயிற்சியுள்ளவர்கள் என்னை அறியார்கள்: மெய்ப்பர்வண்கட்டளையமீறினார்கள், தீர்க்கதரிசிகள் பாகாவின் நாமத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, பலன்தராதவைகளைப்பின்பற்றினீர்களென்று யெகோவா சொல்லுகிறார்.

க ஆதலால் பின்னும் நான் உங்களைவழக்காடுவேன், உங்கள் சந்ததியாரின் சந்ததியாரோடும் வழக்காடுவேனென்று யெகோவா சொல்லுகிறார்.—நீங்கள் கித்தியின் தீவுகளைக்கடந்துபோய்ப்பாருங்கள்; கேதாருக்கு அனுப்பி இப்படி ஒரு காரியம் நடந்ததோவென்று நன்றாய்விசாரித்துப்பாருங்கள்.—எந்தச்சாதியாராகிலும் தேவர்களுல்லாத தங்கள் தேவர்களை மாற்றினதுண்டா; என் சனங்களோ பலன் தராதவைகளினிமித்தத் தங்கள் மகிமையை மாற்றினீர்களென்று யெகோவா சொல்லுகிறார்.—வானங்களே, இ

தினிமித்தம் பிரமிப்படையுங்கள், மிகவும் பயப்படுங்கள், அவாந்தரமாயிருக்களென்று யெகோவா சொல்லுகிறார்.—என்சனங்கள் இரண்டிதேமைகளைச் செய்தார்கள்; சீவநீருற்றின்கண்ணாகிய என்னைவிட்டுவிட்டார்கள், நீர்கொள்ளாத உடைந்த நீர்த்தொட்டி சளைத்தங்களுக்கு உண்டாக்கினார்கள்.

இஸரவேல் பணிவிடைக்காரனா, வீட்டிற் பிடிசை நந்த அடிமையா; ஏன் கொள்ளப்பொருளானா.—சிக்கக்குட்டிகள் அவனுக்கு விரோதமாகிய கக்கருச்சித்துச் சத்தமிட்டு, அவனுடைய தேசத்தைப்பாழாக்கின: அவனுடைய பட்டணங்கள் வசிப்பார் ஒருவருமில்லாதபடி எரிக்கப்பட்டன.—நோபத்தப்பானேசென்னும் நகரங்களின்புத் திகிரயம் உன் உச்சந்தலை உயர்ந்துகொண்டன.—யெகோவாவாகிய உன் தேவன் உன்னை யெவழியிலே நடத்திக்கொண்டுபோன காலத்தில், அவரை விட்டுவிடக்கொண்டிருக்கல்லவா இதை உனக்கு நேரிடப்பண்ணினாய்.—இப்பொழுது சீயுகோரின் சலத்தைக்குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிற வழியிலிருப்பதென்ன; பிறுத் நதியின் சலத்தைக்குடிப்பதற்கு அழீரியவுக்குச் செல்லும் வழியிலே நீபோகவேண்டியதென்ன.—உன்தீமையே உன்னைத்தண்டிக்கும், உன்மாறு யுகபாடுகள் உன்னைக்கண்டிக்கும்: நீ உன் தேவனாகிய யெகோவாவை விட்டு நீங்கினதும், என்னைப்பற்றும்பயம் உன்னிடத்தில் இல்லாதிருப்பதும், தீமையும் கசப்புமுள்ளதென்பதை உணர்ந்துகொள்ளென்று ஆண்டவரும் சேரூபதியுமாகிய யெகோவா சொல்லுகிறார்.

பூருவகாலத்திலே நான் உன் துகத்தைமுறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நீ, நான் தவறென்னென்றாய்; ஆனாலும் உயர்ந்தகுன்றுகள் ஒவ்வொன்றின்மேலும், ஒவ்வொரு பசுமையான மரத்தின்கீழும் விபசாரமார்க்கமாய்த்திகிரியும்.—உயர் குவலத்தினின்றும் தொன்றிய உத்தமதிராட் உகசக்கொடியாக உன்னை நாட்டினேன்: நீ எனக்குமுன் எவ்வளவு வேறுபட்டு அந்நியதிராட்சக்கொடியின் கிளையாலாய்.—நீ உன்னைச்சாம்பலுப் பிழல்கழுவி, அதிக சவுக்காரத்தை இட்டாலும், உன்பாவம் என்பார்வையில் ஒருகறையாகவே இருக்குமென்று தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.—நான் அசுசிப்படவில்லை, நான் உகபாகால்களைப் பின்பற்றவேயில்லையென்று நீ சொல்வதெப்படி; தாழ்ந்த பூமியில் உன் அடிச்சுவட்டைப்பார், நீ செய்ததை யுணர்ந்துசொல்லு: நீ தன்வழிகளிலே திரிகிற வேகமான ஒட்

(உ) எசேக். யுக. அ. உ. உ. சு. ஓ. சி. உ. யெ. இ. உ. பா. உ. எ. (க) யாத். யுக. இ. சு. யாத். க. யெ. வெளி. யெ. ச. அதி. இ. யெ. எ. (டு) ஏசா. க. க. யுக. யெ. ஓ. சி. யுக. ச. உ. பா. அ. யெ. இ. (சு) ஏசா. இ. ச. மீகா. சு. க. உ. இரா. யெ. யெ. இ. யோனா. உ. அ. (எ) எண். யுக. உ. எ. உ. பா. அ. எ. அ. க. லேவி. யெ. அ. உ. இ. உ. எ. உ. அ. எண். க. இ. க. க. சு. சு. அதி. க. க. அதி. யுக. யெ. அ. (அ) மல். உ. சு. எ. ரோ. உ. உ. யெ. அ. புக. உ. யெ. அ. (க) எசேக். உ. யெ. க. இ. க. சு. மீகா. சு. உ. யாத். உ. யெ. இ. (யுக) மீகா. ச. இ. சங். யெ. இ. ச. ஏசா. க. எ. யெ. ரோ. க. உ. க. (யெ) ஏசா. க. உ. (யுக) யோவா. ச. யெ. (யெ) ஏசா. க. எ. (யுக) அதி. ச. க. எ. அ. க. உ. பா. க. க. உ. யெ. ஏசா. அ. அ. (யெ) உ. பா. க. உ. யெ. (யெ) ஏசா. க. யெ. க. உ. யோசு. யுக. உ. (யுக) ஏசா. க. க. ஓ. சி. இ. இ. (உ. யெ) யாத். யுக. அ. க. சா. மு. யெ. உ. உ. பா. யெ. உ. யாத். க. சு. யெ. இ. யெ. (உ. க) யாத். யெ. யெ. ஏசா. இ. க. மத். உ. க. க. ஓ. ஓ. க. உ. யெ. க. உ. பா. க. உ. க. உ. ஏசா. க. உ. க. (உ. உ) யோபு. க. க. யெ. உ. பா. க. உ. க. யெ. யோபு. யெ. யெ. ஓ. சி. யுக. யெ. (உ. க) நீதி. க. யெ. உ.

உட்கம்.—வனத்திலேபழகித்தனதிஷ்டப்படி காற்றையுட்கொள்ளுகிற காட்டுக்கருகையைப்போலிருக்கிறது; அதின் வேகத்தில் அதைத்தடைப்படுத்திவனவயாவன்; ஒருவரும் அதைத்தேடி இனையார், அதின்மாசத்தில் அதைப்பிடித்துக் கொள்ளலாம்.—உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டைதாக்கமடையாதபடிக்கும் அடங்கியிரு: நீயோ, நம்பிக்கையில்லை: விருதா; நான் அந்நியரைநேசித்தேன், அவர்களைப் பின்பற்றுவேனென்றாய்.—திருடன் அகப்பட்டபொழுது வெட்கப்படுவதுபோல, மரத்தைப்பார்த்து, நீ என்விதாவென்றும், கல்லிப்பார்த்து, நீ என்னைச்சரிப்பித்தாயென்றுஞ்சொல்லுகிற—உள இலரவெல்லிசுத்தாரும், அவர்கள் இராசாக்களும், பிரபுகளும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுகிறார்கள், அவர்கள் எனக்கு எதிர்முகமாயிராமல் பராமுகமானார்களே: ஆனாலும் ஆபத்துக்காலத்தில், எழுந்து எங்களைஇரட்டையெழுமென்பார்கள்.—ஆ, யூதாவே, நீ உனக்கென்று உண்டாக்கின உன் தேவர்களெங்கே; அவர்கள் ஆபத்துக்காலத்தில் உன்னைஇரட்டிக்கவல்லவர்களானால் எழும்பக்கடவர்கள்: உன் பட்டணங்கள் எவ்வளவோ, அவ்வளவே உன் தேவர்கள்.—நீங்கள் என்னோடே வழக்காடுகிறதேது; நீங்கள் அனைவரும்என்னோடேயையிழீனீர்கள்.—நான் உங்களைச்சந்தியாடர விருதாவாக்கத்தண்டித்தேன்; அவர்களைத்தண்டினைக்கிணங்கவில்லை: உங்கள் கட்கம், நாசப்படுத்துஞ் சிங்கத்தைப்போல உங்கள் தீர்க்கதரிசிகளைப்படுத்தித்தென்று யெகோவா சொல்லுகிறார்.

௬௩ சந்தியாரே, நீங்கள் யெகோவாவினவாக்கைக்கேளுங்கள். நான் இலரவேலுக்குவருந்தரமும், இருண்டபூமியுமாயிருந்தேனா; நான்கே அரசாளுகிறேன்; இனிஎன்மைச்சேரமாட்டோமென்று என்கணங்கள் சொல்லுவதென்ன.— ஒருகண்ணி தன்பூஷணங்கனையும், ஒருமணவாட்டி தன்வஸ்திரபரணங்கனையும் மறக்கக்கூடமா; என் சணங்களோ, எண்ணிறந்தநாளாய் என்னைமறந்தார்கள்.—நீ அன்பைத்தேம்படி உன்வழியை நயப்படுத்துகிறதேது; பிறருக்கும் உன்நெறிகளைப் பயிற்றினாய்.—உன் வஸ்திரவிளிம்புகளில் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களுடைய இரத்தங் காணப்படுகின்றது: தோண்டப்பட்ட குழிகளில்லல், இவைகளைல்லாவற்றின்மேலுங்கண்டேன்.—ஆனாலும் நீ, நான் குற்றமில்லாமலிருக்கிறேன், ஆதலால் அவருடைய கோபம் என்னைவிட்டு விடுகமெயென்கிறாய். பார், நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறபடியினால், நான் உன்னோடேவழக்காடுவேன்.—நீ

உன்வழியை மாற்றும்படி இவ்வளவாய்த் திரிகிறதென்ன; நீ அஞ்சியவைக்குறித்து இலச்சை அடைந்ததுபோல எகிப்தையுக்குறித்து இலச்சை அடைவாய்.—நீ உன் கைகளை உன் தலையின் கணமேல் வைத்துக்கொண்டு, இவ்விடத்தினின்றும் புறப்பட்டுப்போவாய்: யெகோவா உன் விசுவாசப்பொருள்களைப்புறக்கணித்தார், அவைகளால் நீ அனுசூலம்பெறமாட்டாய்.

௩. அதிகாரம்.

௧. யூதேயசனங்களை வேசைக்கொப்பாக்கல்: ௧. இலரவேல் சனங்களும் அப்படியாதல்: ௨. தேவன் அவர்களுக்கும் அறிவுகொடுத்திவாக்குத்தத்தெய்தல்: ௩. சனங்கள் தங்கள் குற்றத்தை யுணர்ந்து துக்கித்துப்பலம்பல்.

ஒருவன்தன்னுடைய ஸ்திரியைத் தள்ளிவிட்ட பின்பு, அவன் அவனைவிட்டுநீங்கி, மற்றொருவனைவிவாகஞ்செய்தால், திரும்ப அவன் அவனைச் சேர்த்துக்கொள்வானா; அந்தத்தேசம்மிகவும் அசுசிப்பதாவென்று பேசிக்கொள்ளுகிறார்கள்; நீயோ அநேகநேசரோடே விபசாரமார்க்கமாய் நடந்தாய்; ஆனாலும் நீ என்னிடத்தில் திரும்பிவாவென்று யெகோவா சொல்லுகிறார்.—நீ உன்கண்களை ஏறிட்டு உயர்ந்தஸ்தானங்களைப்பார், நீ புணர்ச்சிசெய்யாதஇடம் ஒன்றுண்டா. நீ வனத்திலுள்ள அரசியரைப்போல நேசருக்காகவழியருகே காத்திருந்து, விபசாரங்களினாலும் தூக்கிரியையினாலும் தேசத்தை அசுசிப்படுத்தினாய்.—அதினிமித்தம் மழைபெய்யாமல்தடைப்பட்டது, பின்மழையுமில்லாமற் போயிற்று; உனக்கோவேசையின் நெற்றியுண்டு, நீ வெட்கப்படாதிருக்கிறாய்.—என்பிதாவே, நீரே என்னுள் பிர்வாயத்தில் நாயகனென்று நீ இன்றுமுதல் சொல்லமாட்டாயா.—அவர்க்காலமுங்கோபங்கொள்வாரா, முடிவுபரியந்தந்தணியா திருப்பாரா. பார், நீ என்னையன்றளவு தீமொழிகளைப்பேசினாய், தீவினைகளைச்செய்தாய்.

யோஷியா இராசா அரசாண்டகாலத்தில், யெகோவா என்னைநோக்கி, மாறுபாடான இலரவேல் செய்ததை நீ கண்டாயா; அவன் ஒவ்வொரு உயர்ந்தமலையின்மேலும், ஒவ்வொருபசியவிருட்சத்தின் கீழும்போய் விபசாரஞ்செய்தான்.—இக்காரியங்களைல்லாவற்றையும் அவன் செய்தபின்பு, நீ என்னிடத்திலே திரும்பிவாவென்றேன். அவனோ திரும்பவில்லை. கபடமுள்ள அவன் சகோதரியாகிய யூதா இதைக் கண்டான்.—மாறுபாடான இலரவேல் செய்த விபசாரங்களெல்லாவற்றினியரித்தமும் நான் அவருக்குத்தொடரா முறியைக்கொடுத்து அவனைத்தள்ளிவிட்டிருக்கவும், கபடமுள்ள அவன் சகோதரியா

(உரு) உபா.௩௨.௨௬. (உஎ) நியா.௨.௨. ஏசா.௨௬.௨௬. (உஅ) உபா.௩௨.௬௭. நியா.௨.௨. ஏசா.௪௫.௨௨. (௩௨) மத். ௨௬.௨௬. அப்.எ.௫௨. க.தெச.௨.௨. (௩௩) உபா.௩௨.௨. (௩௨) ஒசி.௨.௨. (௩௫) நீதி.௨.௨. க.யோவா.௧. ௨. (௩௬) ஒசி.௫.௨. ஏசா.௩.௨. உ.நாளா.௨.௨. யெ.௨.௨. (௩௭) உ.சாமு.௨.௨. (௩௮) நீதி.௨.௨. (௩௯) உபா.௨.௨. ஏசேச.௨.௨. உ.௨.௨. ச.க.௩. (௨) ஆதி.௩.௨. ஏசேச.௨.௨. (௩) லேவி.௨.௨. உபா.௨.௨. ஏசேச.௩.௨. செப்.௩.௨ (௪) நீதி.௨.௨. ஒசி.௨.௨. (௫) ஏசா.௫.௨. (௬) உ.இரா.௨.௨. ஏசேச.௨.௨. (௭) ஏசேச.௨.௨. உ.இரா.௨.௨.

கிய யூதா பயப்படாமல் தானும்போய்விபசாரஞ் செய்தான்; இது நான் கண்டேன்.—விபசாரஞ் செய்வது தனக்கு எளிதாயிருந்தபடியால் அவன் தேசத்தை அசுசிப்படுத்தினான், கற்களோடும் மய ரங்களோடும் சேராமாய்ப் போனானென்றார்.—இவைகளைல்லாவற்றினாலும் கபடமுள்ள அவள் சகோதரியாகிய யூதா கள்ளத்தனமாயல்லாமல், பூரண இருதயத்தோடே என்னிடத்தில் திரும்ப வில்லையென்று யெகோவா சொல்லுகிறார்.—
 யெக பின்னும் யெகோவா என்னைநோக்கி, கபடமுள்ள யூதாவிலும் மாறுபாடான இஸரவேல் தான் நீதியுடையவனென்றுகாட்டினானென்றார்.—
 யெ. நீ போய் வடக்கைநோக்கி, மாறுபாடான இஸரவேலே, நீ திரும்பிவாவென்று யெகோவா சொல்லுகிறார். ரெண்டைப்பிரித்தபடித்து; நான்தயாபார், சதாகாலமும்நான்கோபங்கொள்ளேன்: ஆதலால் நான் உங்கன்மேல்கோபக்கண்வையெனென்று யெகோவா சொல்லுகிறார்.—
 யெ. நீ என்வாக்குக்கு அமையாமல் பசுமையானவிருட்சங்கள் ஒவ்வொன்றின்மீதும் அந்நியரோடேசேரமார்க்கமாய்நடந்து, உன் தேவனாகிய யெகோவாவின் கட்டளையமீறினதினாலுண்டான உன் பாவத்தை நீ உணர்ந்துசொல்லென்று யெகோவா சொல்லுகிறார்.—மாறுபாடானசனங்களே, திரும்பிவாருங்கள்;நானே உங்கன்மணவாளன்: நான்நகரத்திலிருந்து ஒருவனையும், வழிசத்திலிருந்து இருவரையுந்தெரிந்து உங்களைச் சீயோனுக்குக்கொண்டுவருவேன்.—
 யெ. நான் உங்கன்நிமித்தம் என்மனத்திற்கேற்றமேய்ப்பார்களை ஏற்படுத்துவேன், அவர்கள் உங்களைஞானத்தோடும் புத்தியோடும் போஷிப்பார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—நீங்கள் தேசத்திலே பெருகிப்பல்கியிருக்கும் நாள்களிலே, யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டியென்றுஇனிச்செல்லாமாட்டார்கள்: அதுஅவர்கள்நினைவையெவ்வாறு: அவர்கள் அதை நினைக்கமாட்டார்கள்; விசாரிக்கமாட்டார்கள்; இனி ஒருபொழுதும் அதைச் செப்பமிடவுமாட்டார்கள்.—அக்காலத்திலயெருஷலேமை யெகோவாவின் சிக்காசனமென்பார்கள்; சகலசாதியாரும் யெருஷலேயிலே யெகோவாவின் நாமத்திற்கென்று ஏகமாய்க்கூடுவார்கள், அவர்கள்நங்கள் துஷ்டஇருதயத்தின் தூர்ச்சிந்தனைப்படியிருப்பார்கள்.—அக்காலத்தில் யூதா வழிசத்தார் இஸரவேல்வழிசத்தாருடன் நடப்பார்கள், உங்கள் முன்னோர்கள் சுதந்தரிக்கும்படி நான் கொடுத்ததேசத்திற்கு அவர்கள்வந்ததேசத்தினினையெகோவாவுடையவருவார்கள்.—ஆனாலும் நான் உன்னைப்பத்திரர்களுக்குள்ளேவைத்து, புறச்சாதியா

ருடையசேனைகளின் மகிமைபொருந்திய சுதந்தரமாகிய அந்தத்தேசத்தை உனக்குக்கொடுப்பதெப்படியென்றேன்; அப்பொழுதுநான், நீ என் பிதாவே என்றென்னை அழைப்பாய்; நீ என்னைப் பின்பற்றுகிறாயென்றுமட்டாயென்பதைச் சொன்னேனென்று யெகோவா சொல்லுகிறார்.
 இஸரவேல்வழிசத்தாரே, மனைவியானவந்து உயரோகமாய்த்தன்புருஷனைவிடுவதுபோல், நீங்கள் எனக்குத்தரோகஞ்செய்தீர்களென்று யெகோவா சொல்லுகிறார்.—இஸரவேல்சந்ததியார்தங்கள் உகநெறிகளைக் கெடுத்து, தங்கள் தேவனாகிய யெகோவாவை மறந்தார்கள்: இதினிமித்தம் உயர்ந்த ஸ்தானங்களினின்று அவர்கள் அழுது புலம்புஞ் சத்தங்கேட்கப்பட்டது.—மாறுபாடானசந்தியாரே, திரும்புங்கள், உங்கன்மாறுபாடுகளை நீக்கி உங்களைச் சீர்ப்படுத்துவேனென்றார். பாரும், நான்கள் உம்மிடத்தில் வருகிறோம். நீரே எங்கள் தேவனாகிய யெகோவா.—குன்றுகளும், திரளானமலைகளும் விருதாவே: உகநம்முடைய தேவனாகிய யெகோவாவிலே இஸரவேலின் இரட்சிப்புவுரும்த.—அந்த இலச்சையானது எங்கள் இளம்பிராயமுதற்கொண்டு எங்கள்முன்னோரின் பிரயாசத்தின்பலனாகிய அவர்கள் ஆமொடுகளையும், அவர்கள் புத்திரர்களையும், புத்திரிகளையும்பெரித்தது.—எவ் உகநருடைய இலச்சையில் கிடக்கிறோம், எங்கள் அவமானம்எங்களைமுடிந்து: நான்களும் எங்கள் முன்னோரும் எங்கள் இளம்பிராயமுதற்கொண்டு இந்நான்வரைக்கும் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து வந்தோம், எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் வாக்குக்கு அமையாமல் நடந்தோம்.

ச. அதிகாரம்.

க. தேவன் வாக்குத்தத்தஞ்செய்தல்: க. யூதேயருக்குணர்த்தி அவர்களுக்கு நேரிடும் ஆபத்துக்களைத் தெரிவித்தல்: டி. எரேமியா உத்தரஞ்சொல்லல்: டி. அதை நினைந்து எரேமியாதுக்கித்தல்.
 இஸரவேலே, நீ திரும்பப் பிரியப்பட்டால், என்னிடத்தில் திரும்பி வா: நீ உன் அரோசியமானவைகளை என்பார்வையினின்று அகற்றிவிட்டால் இனி அலைந்து திரியமாட்டாய்.—நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும் சீவனுள்ள யெகோவாவைக் கொண்டு ஆணையிடுவாய்; புறச்சாதியாரும் அவரைக்கொண்டு ஆசீர்வாதஞ்சொல்லி, அவருடைய மேன்மையைப் பாராட்டுவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.

(ய) உ.நாளா.கூச.கூக. ஒசி.எ.யெ. (யச) எசேக்.யெ.டுக. (யஉ) உ.இரா.யெ.சு. (யக) லேவி.உசு.சய. உபா.கய. க.உ. நீதி.உய.யக. உபா.யஉ.உ. (யச) ஒசி.உ.யக.உய. ரோ.யக.டு. (யடு) எசேக்.கூச.உக. எபெ.ச.யெ. அப்.உய. உய. (யசு) ஏசா.சுடு.யெ. (யஎ) ஏசா.சுய.க. (யஅ) ஒசி.க.யெ. அதி.கூக.அ. ஆமோ.க.யடு. (யக) எசேக்.உ.ய.க. ஏசா.கூ.யெ. (உய) ஏசா.சுய.அ. (உச) ஏசா.யடு.உ. (உஉ) ஒசி.யெ.சு. ஒசி.கூ.க. (உக) சங்.அ.உ.க.உ. (உச) ஒசி.கூ.ய. (உடு) எஸு.கூ.எ.—(ச. அதி. க.) யோவே.உ.யஉ. (உ) உபா.ய.உ.ய. ஏசா.சுடு.உக. ஏசா.சுய.க. சக.ய.அ. கலா.கூ.அ. ஏசா.சுடு.உச.

ஈ யூதாவிலும் யெரூஷலேமியிலுமுள்ள சனங்களிடத்தில், நீங்கள் உங்கன்நிலங்களைப் பண்படுத்துங்கள், முள்ளுக்களுக்குள்ளே விதையாதிருங்கள்.—யூதாசனங்களே, யெரூஷலேமியரே, உங்கள் இருதயத்தின் அக்கிரசருமத்தை நீக்கி, உங்களை யெகோவாவுக்குக் கென்று விருத்தசேதனம்பண்ணுங்கள்: இல்லாவிட்டால் உங்கள் கிரியைகளின் தீமையினிமித்தம் என்கோபம் அக்கிரியைப்போல எழுந்து, ஒருவரும் அவிக்கக் கூடாதபடி எரியும்.—நீங்கள் ஏகமாய்க்கூடி அரணுள்ள நகரங்களிலே போவோம் வாருங்க ளென்று சொல்லி யூதாவில் அறிவித்து, யெரூஷலேமிலே பிரசித்தப்படுத்தி, தேசத்தில் எக்காளத்தை யூதாங்களை என்று சொல்லுவர்கள்.—ஐயோன் திசையில் கொடியேற்றுங்கள்: தப்பியோடுங்கள்: நான் வடதேசத்தினின்று ஆபத்தையும், மகா சங்காரத்தையும் வருவிப்பேன்.—சிங்கம் தன்காட்டினின்று வருகின்றது, தேசத்தாரை நாசப்படுத்துகிறவன் உன்தேசத்தைச் சேதப்படுத்தும்படி தன்னுடைய ஸ்தானத்தை விட்டுப்பறப் பட்டுவருகிறான்; உண்பட்டணங்கள் சனமில்லாதபடி நாசமாக்கப்படுமென்று யெகோவா சொல்லுகிறார்.—இதினிமித்தம் நீங்கள் இரட்டுக் களைக்கட்டிக்கொள்ளுங்கள், புலம்பி அலறுங்கள்: யெகோவாவின் உக்கிரசோபம் நம்மை விட்டுத் திரும்பவில்லை.—அந்நாளில் இராசாவின் இருதயமும், பிரபுகளினிருதயமும் சோர்ந்துபோகும்; ஆசாரியர்கள் பிரயிப்பார்கள், தீர்க்கதரிசிகள் ஆச்சரியப்படுவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—அப்பொழுது நான், ஆ, ஆண்டவரா கிய யெகோவாவே, உங்களுக்குச் சமாதானமுண்டென்று சொல்வதினால், நீர் இந்தச்சனங்களையும் யெரூஷலேமையும் மிகவும் வஞ்சித்தீரே, கட்கம்பிரானென்வரைக்கும் உருவிக்குத்தியிருக்கின்றதென்றேன்.—அக்காலத்தில் தூற்று கிறதற்குமல்ல, சுத்திசெய்கிறதற்குமல்ல, வனத்தின் உயர்ந்தஸ்தானங்களினின்று வெம்மையான காற்று என்சனங்களின் குமாரத்திக்கு உடனே வருகின்றது.—அந்தப் பெலத்தகாற்று அவைகளினின்று என்னிடத்தில் வீசும்: இப்பொழுது அவர்களுக்கு விரோதமாய் நியாயத்தீர்ப்புக் கொடுப்பெனன்று இந்தச்சனங்களுக்கும், யெரூஷலேமுக்குஞ் சொல்லப்படும்.—பாருங்கள், மேகங்களைப்போல எழுந்து வருகிறான், அவனுடைய இரதங்கள் குறைக்காற்றுக்குச் சமானம்: அவன் குதிரைகள் கழுவுகளிலும் வேகமுள்ளவைகளை. ஐயோ, நாம் நாசப்படுகிறோம்.—ஆ, யெரூஷலேமே, நீ இரட்சிக்கப்படும்படி உன் இருதயத்தைத் தீமையறக்கமுவு. எதுவரைக்கும் பாவசிந்தனைகள் உன்னுள்ளத்திலே தங்கும்.—

தாணிவருந்து ஒருசத்தம்பிரசித்தம்பண்ணுகின்ற யெரூஷலேமியின் மலையினின்று ஆபத்தை அறிவிக்கின்றது.—நீங்கள் அந்நியதேசத்தாருக்குப் பிரயசித்தம்பண்ணுங்கள்; பாருங்கள், காவற்காரர் தூரதேசத்தினின்று வருகிறார்கள், யூதா நகரங்களுக்கு விரோதமாய் உரத்த சத்தமிடுகிறார்கள் என்று யெரூஷலேமுக்கு விரோதமாய்ப் பிரசித்தப்படுத்துங்கள்.—அது எனக்கு விரோதமாய் கக்கலகஞ்செய்தபடியால் வாசற்காவலானரைப்போல அவர்கள் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் நிற்கிறார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—உன் நெறியும் உன் செய்கைகளும் யெரூஷலேமே உனக்கு நேரிடப்பண்ணின; இப்படி உனக்குவந்த உன்தீமையிக்கச்சப்பினது, அது உன்னிருதயத்தையும் உருவக்குத்தும். ஐயோ, என் குடல்களே, என் குடல்களே; யெகோவா என் நெஞ்சத்திலும் வேதனைப்படுகிறேன்; என் இருதயம் எனக்குள் பதறுகின்றது; என் ஆத்துமாவே, நீ எக்காளத்தொனியையும், போர்க்கறைகூவலையுங்கேட்டாய், இதினிமித்தம் நான் அமைதலாயிருக்கக்கூடாது.—நாசத்துக்குமேல் நாசம் உய் வருகின்றது; தேசமுமுதனுஞ் சேதமாயிற்று: என் கூடாரங்களும், என் திரைகளும் சடிதியாக ஒரு நிமிஷத்திலே நாசமாயின.—நான் எது உகவரைக்குக் கொடியைக்கண்டு எக்காளத்தொனியைக்கேட்டேன்.—என் சனங்கள் மதியீனர், உகவர்கள் என்னை அறியார்கள்; மயக்கக்கொண்ட சந்ததியார், அவர்களுக்குப் புத்தி சற்றுமில்லை: தீமைசெய்யப் புத்திமான்கள், நன்மைசெய்யவோ விவேகமில்லாதவர்கள்.—பூமியைப்பார்த்தேன், அது ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்தது; வானங்களையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லை, பாருங்கள்.—மலைகடையும்குமாரத்தேன், அவைகள் நடுநடுக்கின, பாருங்கள், குன்றுகளெல்லாம் குலங்கி அசைந்தன.—உற்றுப்பார்த்தேன், மலுஷர் ஒருவருமில்லை, பாருங்கள், ஆகாயத்துப்பறவைகளெல்லாம் பறந்துபோயின.—பின்பு பார்த்தேன், கேளுங்க, யெகோவாவின் சந்நிதியில் அவருடைய உக்கிரகோபத்தினாலேசெழிப்புள்ள பூமி வனமாயிற்று, எல்லாப்பட்டணங்களும் இடிந்துபோயின.—சரூவதேசமும் பாழாய்ப்போகும்; உக ஆளுஷம் ஒழிவிக்கமாட்டேனென்று யெகோவா சொல்லுகிறார்.—இதினிமித்தம் பூமி புலம்புமும், மேலுள்ளவானங்கள் இருளும்: நான் வசனித்தேன், நான்தீர்மானம்பண்ணினேன், நான் மனந்திரும்பேன், பின்னிடேன்.—குதிரைவீரர் உகவில்வீரென்னும் இவர்களுடைய உரத்தசத்தத்தினிமித்தம் நகரத்தாரெல்லாரும் ஒடி அடர்ந்த காட்டிற் பிரவேசித்து, கன்மலைகளின்மேலேறு

(ஈ) ஒசி.யெ. மத்.யெ.எ.உ. (ச) ரோ.அ.உ.உ.உ. கொலோ.உ.யெ. (எ) உ.இரா.உ.ச.க. தானி.எ.ச. அதி.உ.க.க. ஏசா.க.எ. (அ) ஏசா.உ.உ.யெ. (ய) எசேக்.யெ.க. உ.தெச.உ.யெ. (யெ) ஒசி.யெ.யெ. (யெ) ஏசா.இ.உ.உ. உபா.உ.அ.இ.யெ. அபகூ.க.அ. (யெ) ஏசா.க.யெ. யாக்.ச.அ. (யெ) ஏசா.இ.யெ. (யெ) ஏசா.இ.யெ. (உ) எசேக்.எ.உ.க. (உஉ) ரோ.யெ.யெ. (உக) ஏசா.உ.ச.யெ. ஆதி.க.உ. (உச) ஏசா.இ.உ.உ. எசேக்.க.அ.உ.யெ. (உடு) செப்.க.க. (உஅ) ஒசி.ச.க. ஏசா.இ.க.யெ. எண்.உ.க.யெ. உ.இரா.க.க.யெ. எசேக்.உ.க.ச.யெ. புல.க.உ.யெ.

வார்கள்: ஒவ்வொருபட்டணமும் கைவிடப்ப
 ௬௫ மும், அவைகளில் ஒருவனும் வசியான்.—நீ சேத
 மானபின்பு என்னசெய்வாய்; நீ இரத்தாம்பரந்
 தரித்து, பொன்னொபரணங்களால் உன்னைச்சிங்
 காரித்து, உன் கண்ணுக்கு மையிட்டி உன்னை
 ௬௬ அவங்கரித்தாலும் விருதாவாகும்; உன் நேசர்க
 ளும் உன்னை அலட்சியம்பண்ணுவார்கள், உன்
 பிராணனைச் சேதிக்க வகைதேடுவார்கள்.—ஸ்தி
 ரியுடைய பிரசவகாலத்தின் சத்தமாகியமுதற்பிர
 சவகாலத்தின்வேதனைச் சத்தத்தைப்போல நான்
 சீயோன்குமாரத்தியின் சத்தத்தைக்கேட்டேன்,
 அவன்பெருமூச்சுவிட்டுத் தன்னைகலை விரித்து,
 ஐயோ, இப்பொழுது எனக்கு ஆபத்துவந்துவிட்
 டது, கொலைபாதகர் நிமித்தம் என்பிராணன்
 சேர்ந்துபோகின்றதென்கிறான்.

௫. அதிகாரம்.

க. பாவத்தினிமித்தந்தண்டனைவருமென்றுமுன்
 னுரைத்தல்: டி. அத்தண்டனையைக்குறித்தல்:
 உய. சனங்களின்பாவத்தைச்சட்டிக்காட்டல்:
 ௬௫. கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்துப் பிரயிப்
 படைத்தல்.

யெருஷலேமியின் தெருக்களில் நியாயத்தைச்
 செய்து, சத்தியத்தைத்தேடிவருகிறவன் ஒருவன்
 அகப்படக்கூடுமோ; அங்குமிங்குமோடிஅதின்
 விசால் வீதிகளிலே பார்த்துத்தேடுங்கள், அகப்
 பட்டால், நான் அதற்குமன்னிப்புத்தருவேன்.—
 ௨ யெகோவாவின் நித்தியத்துவத்தைக்கொண்
 டென்று அவர்கள்சொன்னாலும் அவர்கள்பொய்
 ௬ யானையிடுகிறவர்கள்.—யெகோவாவே, உம்
 முடைய பார்வை சத்தியத்தின்மேலல்லவா இ
 ருக்கின்றது; நீர் அவர்களைத்தண்டித்தீர், அவர்
 களோ துக்கப்படவில்லை; நீர் அவர்களைக்கெ
 ௫ டத்தீர், அவர்கள் கண்டனையை எதிர்த்து, ஏற்றுக்
 கொள்ளவில்லை: அவர்கள் தங்கள் முகங்களைக்
 கல்லிலும் கடினப்படுத்துகிறார்கள்; திரும்புவ
 ௫ தற்குச் சம்மதிக்கிறதில்லை.—அப்பொழுதுநான்
 இவர்கள் நீசர்; புத்தியினர்: யெகோவாவின்
 வழியையும் தங்கள் தேவனுடைய நீதியை
 ௫ யும் அறியார்கள்.—நான் பெரியோர்களிடத்தில்
 போவேன், அவர்களோடே பேசுவேன்; அவர்
 கள் யெகோவாவுடைய வழியையும், தங்
 கள் தேவனுடையநீதியையும் அறிவார்களென்
 ௫ றேன்: அவர்களும் முழுமையாய் துக்கத்தை மு
 ணித்தார்கள், கட்டுகளையும் அறுத்தார்கள்.—அவர்
 கள் மீறுதல்கள் அதிகரித்ததினாலும், அவர்களு
 டைய மாறுபாடுகள் மிகுதியானதினாலும், வனத்
 தினின்ற ஒரு சிங்கம்வந்து அவர்களைக் கொல்
 லும், வறந்தாத்தின் கோணய்கள் அவர்களைப்
 பீறும், ஒருசிலங்கி அவர்கள் பட்டணங்களின்
 மேல் காவலாய்நிற்கும்: அவைகளினின்ற பு

றப்படுமீ ஒவ்வொருவரும் பீறப்படுவார்கள்.
 இவைகளை நான் உனக்கு மன்னிக்கிறதெப்
 ௬ படி; உன் சந்தியார்என்னைவிட்டுநீங்கினார்கள்,
 அவர்கள், தேவர்களால்லாதவர்களைக்கொண்டு ஆ
 னையிடுகிறார்கள்: நான் அவர்களைத்திருத்திப்படுத்
 தியபின்பு அவர்கள்விபசாரமார்க்கமாய்நடந்து,
 வேசைகளின் வீடுகளில் அணியணியாய்க் கூடு
 ௬ கிறார்கள்.—அவர்கள் யாவரும் விடியற்காலத்திற்
 புஷ்டியான குதிரைகள்போலத் தங்கள் தங்கள்
 அயலானுடைய மனைவியைக்குறித்துக் களைக்கி
 ௬ ரார்கள்.—இவைகளினிமித்தந்தண்டியாமல்விடு
 வேனா; இப்படிப்பட்ட சாதியாரிடத்தில் என்
 ஆத்துமா பழிவாங்காதாவென்று யெகோவா
 சொல்லுகிறார்.

அதின் மதில்களின்மேலேறி இடியுங்கள்; மு
 ௫ முவதையுஞ் சங்கரிக்கவேண்டாம்: அதின் அ
 லங்கங்களைநீக்கிவிடுங்கள்; அவைகள் யெகோ
 ௫ வாவுடையவைகளல்ல.—இஸரவேல் வமிசத்
 ௫ யக தாரும், யூதாவமிசத்தாரும்எனக்குவிரோதமாகமி
 கவும் நம்பிக்கைத்துரோகமாய் நடந்தார்களென்
 ௫ று யெகோவா சொல்லுகிறார்.—அவர்கள், யெ
 ௫ யெகோவா அல்லவென்றும், ஆபத்து எங்க
 ளுக்கு நேரிடாது; கட்கத்தையாகிலும் பஞ்சத்
 தையாகிலும் நாங்கன்காண்பதில்லை:—தீர்க்கதரி
 ௫ யக சிகள் காற்றைப்போலாவார்கள், அவர்களுக்கு
 வாக்குக்கிடைக்கவில்லை: அவர்களுக்கு இப்ப
 ௫ டியாகக்கடவதென்றுஞ்சொல்லிஅவரைமறுக்கி
 ௫ ரார்கள்.—நீங்கள் இந்தவாக்கைப்பேசினபடியி
 ௫ யச னாலே, பாருங்கள், நான் உன்வாய்விட்ட என்
 வாக்குகளைஅக்கினியும், இந்தச்சனங்களைவிறகு
 களுமாக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கு
 ௫ மென்று சேர்ப்பதையும் தேவனுமாகிய யெ
 ௫ கோவா சொல்லுகிறார்.—இஸரவேல் வமிசத்
 ௫ யக தாரே, பாருங்கள், நான்தரதேசத்தினின்ற உங்
 களுக்குவிரோதமாக ஒருசாதியாரைக்கொண்டு
 ௫ வருவேனென்று யெகோவா சொல்லுகிறார்:
 அவர்கள் பலத்தசாதி, பூருவகாலத்துச்சாதி, நீ அ
 ௫ றியாதபாணைகளைப்பேசுஞ்சாதி, அவர்களுடைய
 யபேச்சு உனக்கு விளங்காது.—அவர்களுடைய
 ௫ யக அப்புரத்தாணி திறந்தபிரேதக்குழி, அவர்கள்யா
 வரும் பராக்கிரமவீரர்கள்.—அவர்கள்வந்து உன்
 ௫ யக புத்திரரும் புத்திரிகளும் புசிக்கவேண்டிய உன்
 விளைவையும், உன்ஆகாரத்தையும் பட்சிப்பார்
 ௫ கள்: உன்ஆடுமடுகளையும் பட்சிப்பார்கள்: உன்
 திராட்சக்கொடிகளையும், அத்திமரங்களையும் பட்
 ௫ சிப்பார்கள்: நீ நம்பின உன்அரணை நகரங்க
 ளைக்கட்கத்தினாலே வெறுமையாக்குவார்கள்.—
 ௫ ஆனாலும்அந்தச்சமயத்திலே நான் உங்களைமுழு
 யடி மையும்நாசப்படுத்தமாட்டேனென்று யெகோ
 ௫ வா சொல்லுகிறார்.

(௬௬) ஏசா.௧.௫௫. புல.௧.௫௭.—(௫. அதி. ௧.) எசேக்.௨௨.௬. ஆதி.௫.௮.௨௬. (௨) தீத்.௧.௫௬. (௬) உ.நாளா.௫௬. ௬. ஏசா.௧.௫. செப்.௬.௨. (௫) மீகா.௬.௧. (௬) அபகூ.௧.௮. செப்.௬.௬. ஒசி.௫.௬.௭. (௭) யோச.௨௬.௭. செப்.௧. ௫. உபா.௬.௨.௨. கலா.௪.௮. உபா.௬.௨.௫. (௮) எசேக்.௨௨.௫. (௯) அதி.௪.௪.௨. (௫௨) உ.நாளா.௬.௫. ஏசா.௨.௮.௫. (௫௫) உபா.௨.௮.௪.௬. ஏசா.௫.௨.௬. ஏசா.௬.௬. (௫௭) லேவி.௨.௬.௫. உபா.௨.௮.௬.௬.

யெசு நம்முடைய தேவனாகிய யெசுவோவா இவைகளெல்லாவற்றையும் எங்களுக்கு ஏதற்காகச் செய்கிறாரென்று நீங்கள் கேட்டால், நீங்கள் எண்ணிவிட்டுச் சுயதேசத்தில் அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோலப் பரதேசத்தில் அந்நியர்களைச் சேவிக்கவேண்டுமென்று நீ அவர்களிடத்தில் சொல்லுவாய்.—அஞ்ஞானமுள்ள சனங்களே, தண்ணிருந்துங்காணுமலும், காதிருந்துங்கேளாமலுமிருக்கிற அவிவேகிகளே, கேளுங்கள்,—
 ௨௧ நீங்கள் எனக்குப் பயப்படமாட்டீர்களா; சமுத்திரத்தன் எல்லையைக்கடவாதபடிக்கும், அதிந்திரைகள் மோதினும் மேற்கொள்ளாதபடிக்கும், இவைகள் இறைந்தாலும்மேலேபாயாதபடிக்கும் நித்திய நியமமாய் மணலை எல்லையாக ஏற்படுத்தினவருடைய சந்நிதானத்தில் நீங்கள் நடுங்கமாட்டீர்களாவென்று யெசுவோவா சொல்லு
 ௨௨ கிறாரென்பதை,—யாக்கோபின் வயிச்சத்தாரிடத்தில் தெரிவித்து, யூதா வயிச்சத்தாருக்குப் பிரசித்தமபண்ணுங்கள்.—இந்தச் சனங்களோ கீழ்ப்படியாமல் கலகஞ்செய்யும் இருதயமுள்ளவர்கள்;
 ௨௪ இவர்கள் நிலைமாறிப்போனார்கள்.—அந்தந்தப்பருவத்தில் முன்மாரியும் பின்மாரியுமாக மழையைக்கொடுத்து, அறுப்புக்காலத்தின் நியமித்தவாரங்களெவருவுக்கும் நம்முடைய தேவனாகிய யெசுவோவாவுக்கு இனிப்பயப்படுவோமென்று சிந்திக்கிறதில்லை.

௨௫ உங்கள் அக்கிரமங்கள் இவைகள் எல்லாவற்றையும் விலக்கின, உங்கள் பாவங்கள் உங்களுக்கும் நன்மைவாராமல் தடுத்தன.—குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல மனுஷரைப்பிடிக்கும்படி கண்ணிகளைவைத்துப்பதுங்குந் துன்மார்க்கர் என் சனங்களுக்குள்ளே காணப்படுகிறார்கள்.—கூடு குருவிகளால் நிறைந்திருப்பதுபோல அவர்கள் வீடுகள் கபடத்தினால் நிறைந்திருக்கின்றன: ஆதலால் அவர்கள் பெரியவர்களை அளக்கி ஐசுவரிய வாங்கையிருக்கிறார்கள்.—அவர்கள் புஷ்டியாகி மினுமினுப்பாயிருக்கிறார்கள்: துன்மார்க்கருடைய செய்கைகளிலும் அவர்கள் செய்கை அதிகரித்தது: அநாதபிள்ளைகளின் நியாயத்தை விசாரிக்கிறதில்லை; தாங்களேவாழுகிறார்கள்; தரித்திரருடைய காரியத்தை விசாரிக்கிறதில்லை.—இவைகளினிமித்தம் நான் தண்டியாமல் விடுவேனே; இப்படிப்பட்ட சாதியாரிடத்தில் என் ஆத்தமா பழிவாங்காதாவென்று யெசுவோவா சொல்லுகிறார்.

௨௬ பிரமிப்பும் பயங்கரமுமான ஒருகாரியத்தேசத்திலே செயல்படுகின்றது.—தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள், ஆசாரியர்கள் அவர்கள் வழியாய் ஆளுகைசெய்கிறார்

கள்; அப்படியிருப்பது என் சனங்களுக்குப்பிரியம்: நீங்கள் முடிவில் என்னசெய்வீர்கள்.

கா. அதிகாரம்.

க. சனங்களின்பாவத்தைத்தெரிவித்தல்: யெசுவத்தினின்றும் திரும்பும்படி ஏவல், திரும்பாததினால்வரும் ஆபத்தை முன்னுரைத்தல்: உஎ. தேவன் எரேமியாவுக்கு அருளல்.

பேன்யாமினின் சந்ததியாரே, நீங்கள் எகமாய்க்கூடியெருஷலேமினின்ற தப்பியோடுங்கள், தெக்கோயாவில் எக்காளமுதுங்கள், பேதக்கேரேயில் அக்கினிக்குறிகாட்டுங்கள்: தீமையும் மகாசங்காரமும் வடக்கினின்ற தோன்றுகின்றன.—செளந்தரியமுள்ள சசியான ஸ்திரிக்குச் சீயோன்குமாரத்தியை ஒப்பிட்டேன்.—மேய்ப்பார்த்தங்கள் ஆட்டுக்கூட்டத்தோடும் அவளிடத்தில் வருவார்கள்; அவர்கள்சுற்றிலும் அவளுக்குவிரோதமாய்ப் பாளையமிறங்குவார்கள்; அவர்கள் தங்கத்தங்களுடைய ஸ்தானத்தில் மேய்ப்பார்கள்.—அவளுக்குவிரோதமாக யுத்தஞ்செய்ய ஆயத்தப்படுத்துங்கள்; நாம் மத்தியானகாலத்திற்போவோம், எழுந்துவாருங்கள். ஐயோ, நமக்குஆபத்துவருமே, பொழுதுசாய்கின்றது, சாய்காலநிழல்கள் நீடிக்கின்றன.—எழுந்திருங்கள், நாம் இராத்திரியிலே போவோம், அவருடைய அரமனைகளைநாசப்படுத்துவோம்.

மரங்களைவெட்டி யெருஷலேமுக்கு விரோதமாகக்கொத்தளம்போடுங்கள்: அதுவேதண்டிக்கப்பட்டத்தக்கநகரம்; அதின்நடுவில் சகலவிதமானகொடுமையுமுண்டு.—ஊற்றின் கண்ணிடத்தில் நீருறுகிறதுபோல அதுதன்நீங்கைச்சரக்கப்பண்ணுகின்றது: அதிலேகொடுமையும் கொள்ளையும் கேட்கப்படுகின்றன; துக்கமும் காயங்களும் நித்தமும் என்சமுக்கத்தில்வெளிப்படுகின்றன.—யெருஷலேமே, நீ உபதேசத்தைக்கேள், இல்லாவிட்டால் என்மனம் உன்னைப்பிரிந்துவிட்ட, நான் உன்னைப்பாழ்ப்படுத்தி, குடியில்லாத தேசமாக்குவேனென்று சேனூபதியாகிய யெசுவோவா சொல்லுகிறார்.

இலரவேலரில் மீந்த சனங்களைத்திராட்சப்பழம்போல முழுமையும் பொறுக்குவார்கள்: திராட்சப்பழங்களைச் சேகரிக்கிறவனைப் போலத்திரும்பவும் உன்கையைக்கூடையில்போடென்று சேனூபதியாகிய யெசுவோவா சொல்லுகிறார்.—அவர்கள்கேட்கும்படி நான்யாருடன்பேசிச்சாட்சியிலேவென், பார், அவர்கள்காதவிருத்த தேனயில்லாத காத, அவர்கள்கேட்கமாட்டார்கள்: பாரும், யெசுவோவா வின்வாக்கு அவர்களுக்குநிந்தையாயிருக்கின்றது; அதில்அவர்கள் பிரியப்படவில்லை.—ஆதலால் நான் யெசுவோவா

(யெசு) உபா.௨௧.௨௪. க.இரா.கூ.அ.க. உபா.௨௮.௪௮. (௨௨) ஏசா.சூ.க. எசேக்.யெ.௨. மத்.யெ.யெ. அப்.௨௮. ௨௬. ரோ.யெ.௮. ஒசி.எ.யெ. வெளி.யெ.௮. (௨௧) யோபு.௩௮.யெ.க. நீதி.௮.௨௬. (௨௪) மத்.௮.௪௮. அப்.யெ.யெ. உபா.யெ.யெ. யோவே.௨.௨௬. ஆதி.௮.௨௨. (௨௬) நீதி.௧.யெ.யெ.யெ. அபகூ.௧.யெ. (௨௮) உபா.௩௨.யெ. ஏசா. ௧.௨௬. சச.எ.யெ. சங்.எ.யெ. (௨௬) மல்.௩.௮. (௩௮) ஒசி.சூ.யெ. (௩௯) எசேக்.யெ.கூ. மீகா.௨.யெ.—(க. அதி. க.) நிசி.௩.யெ. (௩) உ.இரா.௨௮.௧.௪. (௪) அதி.௮.௨.௨. யோவே.௩.௬. (௪) ஏசா.௮.௨.௨. எசேக்.எ.யெ.௧.௨௬. (௮) எசேக்.௨.௬.யெ. ஒசி.௧.யெ. (யெ) அப்.எ.௮.௧.

வா வின் கோபத்தினால் நிறைந்திருக்கிறேன்; அடக்கி இளைத்தேன்: வீதியிலுள்ள குழந்தைகள் மேலும், வாலிபருடைய சங்கத்தின்மேலும் அதை யூற்றுவேன்: புருஷனும், மனைவியும், விருத்தனும், பூரண ஆயுளுள்ளவனுங் கூடப்பிடிக்கப்படுபவர்கள்.—அவர்களுடையவீடுகளும் நிலங்களும்ஸ்திரிகளுடைய பிறருக்குக்கொடுக்கப்படும்: தேசத்தாருக்கு விரோதமாய் நான் என்கையை ஒங்குவேனென்று யெகோவா சொல்லுகிறார்.—அவர்கள் சிறியோர் பெரியோர்யாவரும் பொருளாசைக்காரர்; தீர்க்கதரிசி ஆசாரியன்முதல்ய சலாகியயாவரும்படளுசெய்கிறார்கள்—சமாதானமில்லாதகாலத்தில், சமாதானம், சமாதானமென்றுசொல்லி, என்சனங்களின்காயங்களைமேற்பூச்சு சாகச்சொஸ்தப்படுத்தினார்கள்.—அவர்கள் அரோசியமான கிரியையைச்செய்தபின்பு இலச்சையடைந்தார்கள்; இல்லை, சற்றும் இலச்சையடையவில்லை, அவர்கள்நாணங்கொள்வதில்லை: ஆதலால் விழுகிறசனங்களுக்குள்ளே விழுபவர்கள்: நான் அவர்களைத்தண்டிக்குங்காலத்தில் கீழேவிழுபவர்களென்று யெகோவா சொல்லுகிறார்.—யெசு நீங்கள் வழிகளிலே நின்றுபாருங்கள், பூருவபாதைகளைக்கே, செவ்வையான வழியெங்கே யென்றுகேட்டு விசாரியுங்கள், அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்தமங்களுக்கு ஆறுதல்கிடைக்குமென்று யெகோவா சொல்லுகிறார். அவர்களோடு நடக்கமாட்டோமென்றார்கள்.—அன்றியும்நான்உங்க்களேமேற்காவலானாரை ஏற்படுத்தி, எக்காளசத்தத்துக்குச்செவிகொடுக்கென்றுசொல்ல, அவர்கள், நாங்கள் கேட்கமாட்டோமென்றார்கள்.

யெ ஆதலால் சாகியாரே, கேளுங்கள், கூட்டமே, அவர்களுக்குள் இருக்கிறதை அறிந்துகொள்.—யெசு பூமியே, கேள்: இந்தச்சனங்கள் என்வாக்குக்குச் செவிகொடுக்கிறதில்லை, என் நியாயப்பிரமாணத்தைக் கேளாமல் அதை அவமானம் பண்ணினார்கள், ஆதலால் பார், அவர்களுடைய தூர்ச்சிந்தனைகளின் கனியாகிய தீமையை அஉயவர்கள்மேல் வருவிப்பேன்.—ஷெபாவின்னிறு என்னிடத்தில் தூபம் வருவதேது, தூரதேசத்தினின்று வருகிறவசம்பு எனக்கேன்; உங்கள் தகனபலிகள் என்னால் அங்கிகரிக்கப்படவில்லை, உஉ உங்கள் பலிகள் எனக்கினியவைகளல்ல.—பாருங்கள், நான் இந்தச் சனங்களுக்கு முன்பாக இடறுகட்டைகளை வைப்பேன், அவைகளினாலேபிதாக்களும் புத்திரரும் இடறிவிழுபவர்கள்; அயலானும் அவன்சினேகனும் ஏகமாய் நாசமாவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—உஉ பாருங்கள், வடதேசத்தினின்று சனங்கள்வருகிறார்கள், பூமியின்கடையெல்லைகளினின்று ஒருபிரதானசாகியார் எழுப்பப்படுவார்கள்.—அவர்

கள்வில்லையும்நட்டியையும்பிடித்துக்கொள்வார்கள்; அவர்கள் இரங்காமல்கொடியவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் சத்தஞ்சமுத்திரத்தினிரைச்சலுக்குச்சமானம்; சீயோன்முமாரத்தியே, அவர்களையுத்தத்திற்கு அணிவகுக்கப்பட்டவர்களாகி, குதிரைகளின்மேல் உனக்குவிரோதமாய் வருகிறார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—அவர்களுடையகீர்த்தியைக்கேட்டோம்: நம்முடையகைகளைசோர்ந்துபோயின: யாதனையும், ஸ்திரியின் பிரசவவேதனைபோன்றவேதனையும் நம்மைப்பிடித்தன.—வயல்வெளியிலே புறப்பட்டாதிடருங்கள், வீதியிலும் நடவாதிருங்கள்; சத்துருவின்கட்கமும்பயங்கரமும் சுற்றிலுமிருக்கின்றன. என்சனங்களின்முமாரத்தியே, நீ இரட்டைத் தூதரித்துக்கொண்டு, சாம்பலிலேபுரண்டு, ஏகபுத்திரன்இறந்ததினிமித்தம்உண்டான துக்கத்தைப்போன்ற துக்கமடைந்து, மனங்கசந்துபுலம்பு: நாசப்படுத்துகிறவன் விரைவில் எங்கள்மேல்வருவான்.—அவர்களுடையவழியை நீ சோதித்த உறியும்படி என்சனங்களுக்குள்ளே கோட்டையாகவும் அரணாகவும் உன்னைநான்வைத்தேன்.—அவர்களுடையவாறும் விசுவாசகாதகர், தூற்றித்திஅரிசிறவர்கள்: அவர்கள் பித்தளை, இரும்பு; அவர்களயாவரும் கேடுள்ளவர்கள்.—துருத்தி அக்கினி உகயினாலெரிந்து ஈயம்அழிந்துபோயிற்று; புடமிடுகிறவனுடையபிரயாசம் விருதா.—பொல்லாதவர் ஈயன்நீக்கப்படவில்லை, யெகோவா அவர்களைப்புறக்கணித்தார்: ஆதலால் அவர்கள் தள்ளப்பட்டவெள்ளியென்றுபெயர்பெறுவார்களென்றது.

எ. அதிகாரம்.

க. பாவத்தினிமித்தம் மனஸ்தாபப்படும்படி தேவன் சனங்களை ஏவல்: யெசு. மனஸ்தாபப்படாதிருந்தவர்களுக்குவருந் துக்கத்தைக்குறித்தல்: உஉ. அவர்கள் பலிமுதலியவைகளைத்தேவன் அங்கிகரியாமல் விட்டல்: யெசு. தொப்பேத்தையும் சனங்களின் பாவத்தையும் அதற்குவருந் தண்டனையையுமுரைத்தல்

எரேமியாவுக்குக்கிடத்தயெகோவாவின் கவாக்கு:—நீ, யெகோவாவின் ஆலயத்தின் உவாசலிலேநின்று, யெகோவாவுக்கு ஆராதனைசெய்யும்படி இந்தவாசல்களிலே பிரவேசிக்கிறபூதாசனங்களாகிய நீக்கெளல்லாரும் யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள்.—உங்கள் கவழிகளையும் உங்கள் கிரியைகளையுஞ் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது நான் உங்களை இந்தஸ்தானத்திலேவசிக்கப்பண்ணுவேனென்றுஇவரவேவின் தேவனும்கேளுபதியுமாகிய யெகோவா சொல்லுகிறாரென்னும்இவ்வாக்கைச்சொல்லிப் பிரசித்தப்படுத்தி.—யெகோவாவின் ஆசலயம், யெகோவாவின் ஆலயம், யெகோவாவின் ஆலயம் இவைகளையென்றுசொல்லி,

(யெ) உபா.உஅ.யெ. (யெ) ஏசா.௧௫.௧. மீகா.௧.௫.௧. (யெ) ஏசேக்.௧௦.௧. (யெ) ஏசா.௫.௧. மல்.ச.ச. லூக். யெசு.உக. மத்.யெ.உக. (யெ) ஏசா.உக.யெ. ஏசேக்.௧௦.யெ. அபகூ.உக. (யெ) ஏசா.க.உ. நீதி.க.௧௧. (உய) சல்.சல்.சு. ஏசா.க.யெ. ஆமோ.௫.உக. மீகா.௧.௧. ஏசா.௧.௧. (உக) ஏசா.௫.௧. (உக) மீகா.க.யெ. சக.யெ.உய. (உஅ) ஏசேக்.உஉ.யெ. (யெ) ஏசா.க.உஉ.—(எ. அதி. ச.) மீகா.௧.௧.

நீங்கள் பொய்வாக்குகளை நம்பாதிருங்கள்.—நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் முழுவதன் சீர்ப்படுத்தி, ஒருவனுக்கும் அவன் அயலானுக்கும் உண்மையாக நியாயஞ்செய்து, பரதேசியையும், அநாதபிள்ளையையும், விதவையையும் உபத்திரவப்படுத்தாமலும், இவ்வீடத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும், உங்களுக்குக் கேவலருவிக்க அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும் நடந்தால்,—நான் உங்கள் முன்னோருக்குக்கொடுத்த தேசத்திலுள்ள இந்தஸ்தானத்தில் சதாகாலங்களிலும் உங்களை வாசமாயிருக்கும்படி செய்வேன்.

பாருங்கள், பலன்தராத பொய்யானவாக்குகளை நீங்கள் நம்புகிறீர்கள்.—நீங்கள் திருடி, கொலை செய்து, விபசாரம் பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் துபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி,—பின்புவந்து என் நாமந்தரிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் என் சந்திதானத்தினின்று, இந்த அரோசியமானவைகளை எல்லாவற்றையுஞ் செய்வதற்கு, நாங்கள் விதலை பெற்றோமென்று சொல்வது தகுமா.—என் நாமத்தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக்கள்ளருடைய குகையாயிற்று; பாருங்கள், நான்கண்டேனென்று யெகோவா சொல்லுகிறார்.—பூநுவகாலத்தில் நான் என் நாமம் வாசமாயிருக்கச் செய்த ஐலோலிலுள்ள என்னுடைய ஸ்தானத்திற்கு நீங்கள் போய், என் சனங்களாகிய இலரவேலர் செய்த தீமையினிமித்தம் நான் செய்த தின்னதென்று பாருங்கள்.—நீங்கள் இந்தக்கிரியைகளை எல்லாவற்றையுஞ் செய்தும், நான் மிகவுஞ்சாக்கிரதையாய் உங்களுக்குணர்த்தினேன், நீங்களோ கேட்கவில்லை; நான் உங்களைக் கூப்பிட்டாலும் நீங்கள் உத்தரங்கொடுக்கவில்லை;—ஆதலால் நான், என் நாமத்தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கொள்வதுமாகிய இந்த ஆலயத்திற்கும், உங்களுக்கும் உங்கள் முன்னோருக்கும் நான்கொடுத்த இந்தஸ்தானத்திற்கும், நான் ஐலோலுக்குச் செய்த இதுபோலச் செய்து, —எப்பராயம் வயிசத்தாராகிய உங்களுக்குத் தராமல்தரையும் நான் தள்ளிவிட்டதுபோல, உங்களையும் என்பார்வையினின்று தள்ளிவிடுவேனென்று யெகோவா சொல்லுகிறார்.—நீ இந்தச்சனங்களுக்காக என்னிடத்தில் பிரார்த்தனை பண்ணவேண்டாம், அவர்கள் நிமித்தம் ஓலமிட்டுக்கொஞ்சவும் வேண்டாம், என்னே நோக்கி விண்ணப்பஞ்செய்யாதே: நான் உனக்குச் செவிகொடேன்.

யூதா நகரங்களிலும், யெரூஷலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்வது இன்னதென்பதை யுநீ நான் வில்லையா.—என்னைக்கோபமூட்டும்படி

வானத்தின் இராசஸ்திரிக்குப் பணிகாரங்களைச் சும்படிக்கும், அந்நிய தேவர்களுக்குப் பாணபலிகளைச் சொரியும்படிக்கும் புத்திரர்விறகளைப் பொறுக்குகிறீர்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறீர்கள், எந்திரிகள் மாவைப்பிசைகிறீர்கள்.—அவர்கள் என்னைக்கோபமூட்டுகிறீர்கள்; அவர்கள் தங்கள் முதல்கள் இலச்சையடையும்படிதங்களையே திலே சப்படுத்துகிறீர்கள் எல்லாவென்று யெகோவா சொல்லுகிறார்.—ஆதலால் பார், இந்தஸ்தானத்தின்மேலும், மனு உயவுண்மேலும், மிருகசெந்துக்கள்மேலும், வெளியிலுள்ள விருட்சங்கள்மேலும், பூமியின் விளைவின்மேலும் என் கோபமும் என் உக்கிரகோபமும் உற்றற்படும்; அவியாமல் எரிந்துபோமென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

நீங்கள் மற்றப்பலிகளோடே தகனபலிகளைக் கூட்டி மாசிசத்தைப்புகியுங்கள்.—நான் உங்கள் உமுன்னோரை எகிப்து தேசத்தினின்று அழைத்துவந்தகாலத்தில், தகனபலிகளையாவது மற்றப்பலிகளையாவது குறித்து நான் அவர்களிடத்திற் பேசவில்லை, கட்டளை யிடவில்லை.—என் உகவாக்குக்கு அமைந்திருங்கள், அப்பொழுது நான் உங்களுக்குத் தேவனாவேன், நீங்களோ எனக்குச் சனங்களாவீர்கள்: உங்களுக்கு நன்மையுண்டாகும்படி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாநெறிகளிலும் நடவுகளை என்று சொல்லி, நான் அவர்களுக்குக் கட்டளையிட்டேன்.—அவர்கள் அதைக்கேளாமலும், செவிசாயாமலும் உசுதங்கள் ஆலோசனைகளுக்கும் தங்கள் கேடுள்ள இருதயத்தின் கடினத்துக்குமேற்கடந்து, முன்னிடாமல் பின்னிட்டார்கள்.—உங்கள் முன்னோர் எகிப்து தேசத்தினின்று புறப்பட்ட நான் முதல் இந்நான்வரைக்கும் நான் நித்தமுஞ்சாக்கிரதையோடே எந்தாசராகிய சகவதீர்க்கதரிசிகளையும் உங்களிடத்தில் அனுப்பினேன்.—ஆளு உசுதம் அவர்கள் எனக்குச் செவிகொடாமலும், செவிசாயாமலும் போய், தங்கள் கழுத்தைக்கடினப்படுத்தினார்கள்: அவர்கள் தங்கள் முன்னோரிலும் அதிக தீமை செய்தார்கள்.—நீ இவைகளை எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னாலும் உன் வாக்கைக் கேட்கமாட்டார்கள்: நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், உனக்கு உத்தரங்கொடார்கள்.—ஆதலால் நீ அவர்களை நோக்கி, இந்த உசுதச்சாதியார் தங்கள் தேவனாகிய யெகோவாவின் வாக்கைக்கேளாமலும், கண்டனையை ஏற்றுக்கொள்ளாமலுமிருக்கிறீர்கள்: சத்தியம் அழிந்துபோயிற்று, அது அவர்கள் வாயினின்று சேதிக்கப்பட்டதென்பதைச் சொல்லென்று இ

(சு) உபா.சு.யசு.யடு. (எ) உபா.ச.சய. (க) க.இரா.யசு.உசு. ஒசி.ச.க.உ. செப்.க.டு. யாத்.உய.க. (ய) எசேக்.உசு.யக. (யசு) ஏசா.டுசு.எ. மத்.உசு.யக. (யஉ) யோசு.யசு.யக. நியா.யசு.யக. உபா.யஉ.யக. க.சாமு.ச.ய.யக. (யக) உ.நாளா.கசு.யடு. நீதி.க.உசு. ஏசா.க.டு.யஉ. (யசு) ச.சாமு.ச.ய.யக. (யடு) உ.இரா.யஎ.உஉ. (யக) யாத்.கஉ.ய. (யக) உபா.கஉ.யசு.உசு. (உசு) ஏசா.க.யக. ஆமோ.டு.உசு. (உஉ) க.சாமு.யடு.உஉ. ஒசி.சு.சு. (உக) யாத்.யடு. உசு. உபா.சு.க. யாத்.யக.டு. லேவி.உசு.யஉ. (உசு) உபா.உசு.யக. ஒசி.ச.யசு. (உடு) உ.நாளா.கசு.யடு. (உசு) நிசி.க.யஎ.உசு. (உஎ) எசேக்.உ.எ.

ஸரவேலின் தேவனும் சேரோபதியுமாகிய யெகோவா சொல்லுகிறார்.

உக நீ உன் தலைமயிரைச் சிரைத்து அதை எறிந்துவிடு, உயர்ந்தஸ்தானங்களிலே புலம்பிக்கொண்டிரு; யெகோவா தமது கோபத்தின் சந்ததியாகிய ரைத்தள்ளிக் கைவிட்டார்.—யூதாவின் சந்ததியார் என் சமூகத்தில் தீங்குசெய்தார்களென்று யெகோவா சொல்லுகிறார்: என்னுமந்தரிக் கப்பட்ட ஆலயத்தை அசுசிப்படுத்தும்படி அதில் தங்கள் அரோசியமானவைகளை வைத்தார்கள்.—
கக அவர்கள் தங்கள் புத்திரரையும் புத்திரிகளையும் அக்கினியினுலே தகிக்கும்படி இன்னுமின்புத்திரனுடையதாழ்ந்தபூமியிலுள்ளதொப்பேத்தின் உயர்ந்தஸ்தானங்களைக் கட்டினார்கள்: இப்படி நான்கட்டினாயிடவுமில்லை, இது என்னால் அங்கிகரிக்கப்படவுமில்லை.

கஉ பாருங்கள், இடங்கிடையாதபடி தொப்பேத்திலே பிரேதங்களை அடக்கம்பண்ணுவார்கள்: ஆதலால் அது தொப்பேத்தென்றாகிலும் இன்னுமின்புத்திரனுடைய தாழ்ந்த பூமியென்றாகிலும் பெயர்பெறாமல் சங்காரத்தின் தாழ்ந்தபூமியென்று பெயர்பெறுங்காலம் வரும்.—இந்தச்சனங்களின் பிணங்கள் ஆகாயத்துப்பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்குமிரையாகும்; அவைகளை வெருட்டுவார் ஒருவருமில்லை.—அப்பொழுது நான் யூதாவின் நகரங்களுக்குள்ளும் யெருஷலேமில் விதிகளுக்கும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனுடைய சத்தமும், மணவாட்டியின் சத்தமும் ஒழியப்பண்ணுவேன்: தேசம்பாழாருமென்று யெகோவா சொல்லுகிறார்.

அ. அதிகாரம்.

க. சீலிப்போர் மரித்தோர் என்னுமிவர்களின் கேட்டடைந்தெரிவித்தல்: ச. கடினத்தினிமித்தம் சனங்களைக் கண்டித்தல்: யச. துக்கநிலைமையை உணர்ந்து சொல்லல்: யச. சனங்களுடைய துக்கத்தினிமித்தம் எரேமியா புலம்பல்.

அிக்காலத்திலே அவர்கள் யூதாதேசத்து இராசாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுகளின் எலும்புகளையும், ஆசாரியர்களுடைய எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், யெருஷலேமியரின் எலும்புகளையும் அவர்களுடைய பிரேதக்குழிகளினின்று வெளியே கொண்டுவந்து, —அவர்கள் தேடி, நேசித்து, சேவித்து, பின்பற்றி நடந்து, நமஸ்கரித்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், ஆகாயத்திலுள்ள சமஸ்த சேனைகளுக்கு முன்பாகப் பரப்பிவைப்பார்கள்: அவைகள் இனி ஏகமாய்ச்சேர்க்கப்படாமலும், புதைக்கப்படாமலும் பூமியின் முகத்தின் மேல் எ

ருவாருமென்று யெகோவா சொல்லுகிறார்.—இந்தத்துஷ்டவமிசத்தில் மீந்து, என்னால் துரத்துண்டு, எந்தஸ்தானங்களிலும் தங்கும் மீதியானவர்களையாவரும் சீவனிலும் மரணத்தையே விரும்புவார்களென்று சேரோபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

மேலும் நீ அவர்களை நோக்கி, விழுந்தவர்கள் இனி எழுந்திருக்கமாட்டார்களா; வழியை விட்டு விலகினவன் திரும்பமாட்டானா.—யெருஷலேமியிலுள்ள இந்தச்சனங்கள் என்றும் மீளாதபடி விலகிப்போவதென்ன; அவர்கள் கபடத்தை யறுதியாகப் பிடிக்கிறார்கள், திரும்பச்சம்மதிக்கிறதில்லை.—நான் உற்றுக்கேட்டேன், அவர்கள் யதார்த்தமாய்ப்பேசவில்லை: ஐயோ என்னசெய்தேனென்று சொல்லி அவர்களில் ஒருவனும் தன் தீமையைக்குறித்து மனஸ்தாப்படுகிறதில்லை; குதிரை யுத்தத்திலே பாய்வதுபோல அவர்களாவரும் தங்கள் தங்கள் வழியிலே திரும்பினார்கள்.—ஆகாயத்திலுள்ள செங்கானாரையும் தனக்கு நியமித்த சமயங்களை அறிந்துகொள்ளும்; காட்டுப்புறவும், நிமிடம், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலங்களை அறியும்; என்சனங்களோ யெகோவாவின் நியாயமுறைமையை அறியார்களென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லு.—நாங்கள் ஞானிகள், யெகோவா அருளியவேதம் எங்களிடத்தில் உண்டென்று நீங்கள் சொல்வதெப்படி; பாருங்கள், இலேகருடைய கள்ளமான எழுதுகோல் இதைப் பொய்யாக்கிவிட்டது.—ஞானிகள் பிரமிப்படைந்து கலங்கிப் பிடிக்கப்படுகிறார்கள்: பாருங்கள், அவர்கள் யெகோவாவின் வாக்கைத்தள்ளினார்கள்; அவர்களிடத்தில் ஞானமுண்டா.—ஆதலால் அவர்களுடைய மனைவிகளைப்பிறருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைச் சந்தரிப்பவர்களுக்கும் கொடுப்பேன்: அவர்கள் சிறியோர் பெரியோர் யாவரும் பொருளானாகைச் சாராயிருக்கிறார்கள், தீர்க்கதரிசி, ஆசாரியன் முதலாகிய யாவருங் கபடஞ்செய்கிறார்கள்.—சமாதானமில்லாதிருந்தும், சமாதானம், சமாதானமென்று சொல்லி, என்சனங்களுடைய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்ச் சொஸ்தப்படுத்தினார்கள்.—அவர்கள் அரோசியமான கிரியைகளைச் செய்தும் இலச்சையடைந்தார்களா; இல்லை, சற்றும் இலச்சையடையவேயில்லை, அவர்கள் நாணங்கொள்வதில்லை: ஆனபடியால் விழுகிற சனங்களுக்குள்ளே விழுவார்கள்: நான் அவர்களைத்தண்டிக்கங்காலத்திலே கீழே விழுவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.

(உக) யோபு.க.உய. ஏசா.யி.உ. மீகா.க.யசு. (கூ) உ.இரா.உ.க.சு.அ. உ.நானா.கூ.சு.அ. ஏசேக்.எ.உய. தானி.க.உ.எ. (கக) உ.இரா.உ.க.ய. உபா.யி.உ. (கஉ) உ.இரா.உ.க.ய. ஏசேக்.சு.அ. (கக) உபா.உ.அ.உசு. (கச) ஏசா.உ.சு.எ.ஏ. ஏசேக்.உ.க.யி.க. ஒசி.உ.யி.க. வெளியி.அ.உ.க. லேவி.உ.சு.கூ. ஏசா.க.எ.—(அ. அதி.உ.) உ.இரா.உ.க.அ. ஏசேக்.அ.யசு. உ.இரா.கூ.கசு. (க) யோபு.கூ.யி.உ.ய. வெளியி.க.சு. (ச) உ.பேதுரு.கூ.க. (ஏ) ஏசா.க.கூ. உன்.உ.யி.உ. (அ) ரோ.உ.யி.எ. ஏசா.யி.உ. (ய) உபா.உ.அ.கூ. ஆமோ.இ.யி.க. செப்.க.யி.க. ஏசா.இ.சு.யி.க. (யக) ஏசேக்.யி.கூ.யி.

யெ நான் அவர்களைச் சேதப்படுத்துவேனே: திராட்சக்கொடியிலே பழமில்லை, அத்திராட்சிலே பழமில்லை, அவைகளினிலையும் வாடிப்போம்; நான் அவர்களுக்குக்கொடுத்தவைகள் அவர்களை விட்டு நீங்குமென்று யெகோவா சொல்லுகிறார்.—நாம் சும்மா உட்காந்திருக்கிறதென்ன; கூடிவாருங்கள், நாம் அரணை நகரங்களிற் பிரவேசித்து அமைதியாயிருப்போம்: நாம் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியினால் நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மை மவுனமாக்கி, நமக்குப் பித்துநீரைக் குடிக்கக்கொடுத்தார்.—சமாதானத்தைக் காத்திருந்தோம், நன்மையில்லை; செளக்கியசமயத்துக்குக் காத்திருந்தோம், பாருங்கள், ஆபத்து.—தாணினின்று அவர்களுடைய குதிரைகளின் சிறுதல்கேட்டது: அவனுடைய வலிய குதிரைகள் களைக்கும்சத்தத்தினாலே தேசமுழுவதும் அதிர்ந்தது; அவர்கள் வந்து தேசத்தையும் அதின்விளைவெல்லாவற்றையும், நகரத்தையும் அதில்வசிக்கிறவர்களையும் பட்சித்தார்கள்.—பாருங்கள், கட்டப்படாத சருப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புவேன், அவைகள் உங்களைக்கடிக்குமென்று யெகோவா சொல்லுகிறார்.

யெ ஆறாததுக்கம் என்மேல்வந்தது, என்னிருதயமுள்ளே சோர்ந்துபோயிற்று.—பாருங்கள், தூரதேசத்தினின்று என்சனங்களின்குமாரத்தி அலறுஞ்சத்தங்கேட்கின்றது: யெகோவா சீயோனிலில்லையோ, அதின் அரசன் அங்கேயில்லையோ; அவர்கள் தங்கள்தொழிற்பட்டவிக்கிரகங்களினாலும் அந்நியருடைய மாயப்பொருள்களினாலும் என்னை என் கோப்பபெற்றினார்கள்.—அறுப்புக்காலஞ்சென்றது, கோடைக்காலம்முடிந்தது, நாங்கள் இரட்சிக்கப்பட்டவில்லை.—என்சனங்களின் குமாரத்திக்குப்பட்ட காயத்தினிமித்தம்என்நெஞ்சம் பின்னத்தது; நான் கறுத்துப்போனேன்; திகைப்பு என்னைப்பிடித்தது.—கிவியாத்திலே தைலமில்லையோ; அங்கே வைத்தியனில்லையோ; பின்னை என்என்சனங்களின்குமாரத்தி சொஸ்தமடையவில்லை.

க. அதிகாரம்.

க. யூதேயரின்குற்றத்தைவெளிப்படுத்தல்: யெ. அதினால் வருந்தண்டினையின்னதென்று தெரிவித்தல்: யெ. கட்டளைமீறுவதே அந்தத்தண்டனைக்குக்காரணமென்று காட்டல்: யெ. நாசத்தினிமித்தத்துக்கப்பெடும்படி ஏவல்: உக. யெகோவாவை மென்மைபராட்டுவதுகடமையென்றுசொல்லல்: உடு. யூதருக்கும் புறத்தேசத்தாருக்குந்தண்டனைவருமெனக்கூறல்.

ஐயோ, என்நீர் களும், என்சன் நீருற்றின் கண்ணுமாயிருந்தால், நலம்; அப்பொழுதுநான்கு

மாரத்தியென்னும் என்சனங்களில் கொலையுண்டவர்கள்நிமித்தம் இரவும் பகலும் அழுவேன்.—ஆ, வனத்தினே வழிப்போக்கருக்காகக் கட்டுக்குடிசை என்சன்குண்டாளுல் நலம்; அப்பொழுது நான் என்சனங்களைவிட்டுப்பிரிவேன், அவர்கள் யாவரும் விபசாரிகள், நம்பிக்கைத்தரோகிகள்.—அவர்கள் பொய்களைப் பிரயோகிக்கத்தங்கள் நாவென்னும் வில்லை வளைக்கிறார்கள்: மெய்மையினாலேயல்ல பொய்மையினாலே தேசத்தில் பலவான்களானார்கள்; நீமையுடன் நீமையைக்கூட்டிக்கொள்ளுகிறார்கள், என்னை அறியார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—நீங்கள் உங்கள் உங்கள் அயலானைக்குறித்துச்சாவதானமாயிருங்கள், சகோதரனையும் நம்பவேண்டாம்: எந்தச்சகோதரனும் நிச்சயமாய்க்கபடஞ்செய்வான், அயலான் ஒவ்வொருவனும் தாற்றித்திரிகிறான்.—அவர்கள் தங்கள் தங்கள் சிநேகனை வஞ்சிக்கிறார்கள், அவர்கள் மெய்மைபேசார்கள்: அவர்கள் தங்கள் நாலைப்பொய்ப்பேசும்படியிலுவிக்கிறார்கள், நீமைசெய்து இளைத்துப்போனார்கள்.—கபடத்தினமத்தியில் உன் வாசஸ்தலமுண்டு; அவர்கள் வஞ்சகஞ்செய்பவர்களாதலால் என்னை அறியவிரும்புகிறதில்லையென்று யெகோவா சொல்லுகிறார்.—ஆதலால் பார், நான் அவர்களை உருக்கிப்பீட்சிப்பேன்; என்சனமாகிய குமாரத்திக்குவேறென்ன செய்வேனென்று சேர்ப்பதாயாகிய யெகோவா சொல்லுகிறார்.—அவர்கள் நாவு, பிரயோகித்த அம்பு; அது கபடம்பேசுகின்றது: அவர்கள் தங்கள் அயலாருடன் சமாதானமாய்ப்பேசுவார்கள், ஆனாலும் நினைவிலே பதிவிருக்கிறார்கள்.

இவைகளினிமித்தம் நான்விசாரிக்கமாட்டேன்; இப்படிப்பட்டசாதியாரிடத்தில் என் ஆத்துமா பழிவாங்கமாட்டாதாவென்று யெகோவா சொல்லுகிறார்.—நான் மலைகளைக்குறித்து அழுதுபுலம்புவேன், வனத்தின் வாசஸ்தலங்களைக்குறித்துப்புலம்புவேன், அவைகளின் வழியாய் ஒருவனும்போகாதபடிக்கு அவைகளைக்கிக்கப்பட்டன; ஆநி மாகெளின் சத்தங்கேளாமற்போயிற்று, ஆகாயத்துப்பறவைகளும் மிருகங்களும் ஓடின. அவைகள்போயின.—நான் யெருஷலேமை மண்மெகெளளும், வலியசருப்பங்களுடைய ஸ்தானமுமாக்குவேன்; யூதாவின் நகரங்களிற்குடியிராதபடி அவைகளைவெறுமையாக்குவேன்.

தேசம்வனம்போல் அழிந்து, அதின்வழியாய் ஒருவரும்போகாதபடி திக்கப்பட்டதற்குக்காரணம் இன்னதென்று உணரத்தக்க ஞானவான் யாவன்; யெகோவாவின் வாய் சொல்லக்கேட்டு, இதைஎங்களுக்குத்தொரிவிக்கத்தக்கவன் யாவன்.—நான் தங்களுக்குவிதித்த என்கட்ட

(யெ) ஏசா. ௩. ௧, யோவே. ௧. ௭. மத். ௨௧. ௪௬. (யெ) நியா. ௩. ௨௨. (யெ) பிர. ௩. ௪௧. (யெ) ஏசா. ௬. ௬. உபா. ௬. ௨௧. ஏசா. ௧. ௪. (உக) யோவே. ௨. ௧. நாசு. ௨. ௩. (உஉ) ஆதி. ௬. ௨. (க. அதி. ௧.) ஏசா. ௨. ௨. ௪. புல. ௨. ௪. (க) ஏசா. ௩. ௧. ௪. யெ. ௧. ௧. ௨. ௩. ஒசி. ௪. ௧. (ச) மீகா. ௭. ௩. (எ) ஏசா. ௧. ௨. ௩. மல். ௬. ௬. ஒசி. ௪. ௧. ௪. (அ) சவ. ௨. ௪. ௬. (யெ) ஒசி. ௪. ௬. (யெ) ஏசா. ௨. ௩. ௨. ஏசா. ௩. ௨. ௨. (யெ) ஒசி. ௩. ௧.

யச னையைத்தள்ளி, என்வாக்கைக்கடந்து,—அதின்படி நடவாமல் தங்கள் இருதயத்தின் வீண்சிந்தனைக்கேற்றகடந்து, தங்கள் முன்னோர்போதித்த பிரகாரம் பாகால்களைப்பற்றிக்கொண்டார்களேயென்று யெகோவா சொல்லுகிறார்.—ஆதலால் பாருங்கள், நான் இறந்தச்சனம் எட்டியைப்புசிசுக்கவும், பித்துநீரைக் குடிக்கவும்பண்ணி,—யச இவர்களும் இவர்கள்முன்னேரும்அறியாத அந்நியதேசத்தாருக்குள் இவர்களைச் சிறப்பண்ணுவேன்: நான் இவர்களைச்சங்காரஞ்செய்யும்வரைக்குங் கட்கம்இவர்களைப்பின்தொடரச்செய்வேனென்று, இஸரவேலின் தேவனும் சேரூபதியுமாகிய யெகோவா சொல்லுகிறார்.

யஎ நீங்கள் சிந்தித்துக்கொண்டு ஒப்புச்சொல்லிய மூம்ஸ்திரிகளைவரவழைத்துக்கொள்ளுங்கள்;ஒப்புச்சொல்ல வல்லவரைக்கூப்பிடும்படி ஆணைப்புங்களென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—அவர்கள்விரைந்து, நம்முடைய கண்கள் நீரைச்சொரியவும், நம்முடைய கண்ணிமைகளின்வழியாய்ச் சலஞ்சுரக்கவும் அவர்கள் நம்மைக்குறித்துப்புலம்பக்கடவர்கள்.—ஆ, நாம் எவ்வளவாகக் கொள்ளையாடப்பட்டோம், நாம்தேசத்தைவிட்டுவிட்டோம், நம்முடையவாசல்தலம் நம்மைத்தள்ளிவிட்டது, நாம் மிகவுங்கலங்குகிறோமென்று புலம்புகிறதற்கு சீயோயினினின்றுகேட்கின்றது.—ஸ்திரிகளே, நீங்கள் யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள், அவர்வாய்மொழி உங்கள் செவிக்கேறவிடுங்கள், உங்கள்புத்திரிகள் அலறவும், உங்கள் உங்கள் அயலார்புலம்பவும் நீங்களேனவரும் பயிற்றுங்கள்.—

உக மரணம்நம்முடைய பலகணிகளின்வழியாய் ஏறிவந்தது, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது, வெளியினின்றுபாலகரையும் வீதிகளினின்றது வாலிபரையும் சங்கரித்தது.—மனுஷருடைய பிணம்எருவைப்போலவும், வாருகிறவர்கள் இல்லாதவேளை அறுக்கிறவனுக்குப்பின்தொலைக்கும் அரியைப்போலவும் வெளியிலே கிடக்குமென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லு.

உக ஞானவான் தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம், பலவான் தன்பலத்தைக்குறித்து மேன்மை பாராட்டவேண்டாம், செல்வன் தன் செல்வத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்.—மேன்மைபாராட்டுகிறவன், பூமியிலே தயையையும், நியாய விசாரணையையும், நீதியையுஞ் செய்கிற யெகோவாகிய என்னை அறிந்து உணர்ந்திருப்பதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவனென்று யெகோவா சொல்லுகிறார்: இவைகளில் நான் பிரியப்ப

டுகிறேனென்று யெகோவா சொல்லுகிறார். பாருங்கள், எகிப்தியரும், யூதேயரும், ஏதோ உடுமியரும், அம்மோன்புத்திரரும், மோவாபியரும், கடையெல்லைகளிலுள்ள வனவாசிகளுமாகியவிருத்ததேசனமில்லாதவர்களோடும் விருத்ததேசனம்பெற்றயாவரையும் நான்விசாரிக்குங்காலம்வரும்.—அந்நியதேசத்தாராகிய இவர்களெல்லா உடரும் விருத்ததேசனமில்லாதவர்கள், இஸரவேல்வமிசத்தார்யாவரும் இருதயத்திலேவிருத்ததேசனமில்லாதவர்கள்.

ய. அதிகாரம்.

க. விக்கிரகங்களை யெகோவாவுக் கொப்பிடல்: யஎ. தீர்க்கதரிசி சனங்களை மனந்திரும்பும்படி ஏவல்: யக. மேய்ப்பருக்குத்தண்டனை வருமெனமுன்னுரைத்தல்: உக. எரேமியாபிராத்தித்தல்.

இஸரவேல்வமிசத்தாரே, யெகோவா உங்களுக்குச்சொல்லுகிற வாக்கைக்கேளுங்கள்.—அந்நியதேசத்தாருடைய மார்க்கத்தில் பயிலாதிருங்கள், அந்நியதேசத்தார்வானத்தின் அடையாளங்களுக்கு அஞ்சுகிறார்கள்; நீங்களோ அவைகளுக்கு அஞ்சவேண்டாம்.—புறத்தேசத்தாருடைய விதிகள்விருதா: அவர்கள்வனத்திலுள்ளவிருத்ததைவெட்டுவார்கள், வாய்ச்சியினாலேதொழிற்சுலாம் ரூப்பப்படுத்துவான்.—பின்பு வெள்ளியினால்மொபான்னிணலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்குச்சுத்தியலால் ஆணிதைப்பார்கன்.—அவைகள் பனைமரத்தைப்போலநிரிந்து நிற்கும், அவைகள் பேசக்கூடாது: அவைகள் நடக்கக்கூடாததினால் காவப்படவேண்டும். அவைகளுக்குப்பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யவுங்கூடாது, நன்மைசெய்யவுங்கூடாது.—யெகோவாவே, உமக்கு நிகர் ஒருவருமில்லை; நீரேபெரியவர், உமது நாமமும் வல்லமையின்பெரியது.—சாதிக்களின் இராசாவே, உமக்குப்பயப்படாதவன்யாவன்; இது உமக்கே ஏற்றதாகும்: சாதியாரின் வித்துவான்களுக்குள்ளும் அவர்களுடைய சமஸ்த இராச்சியங்களுக்குள்ளும் உமக்கு நிகர் ஒருவருமில்லை.—அவர்கள் முழுமையும் மிருகத்தின்தன்மையானவர்கள், மதியீனர்: அந்தமரந்தானே மாயைகளைக்கடிந்துகொள்ளுகின்றது.—தொழிற்காரனால் தகடாக்கப்பட்டவெள்ளி தர்ஜீஷிலும், தட்டானுடையகையினால் புடமிடப்பட்ட பொன் ஊபாசிலுமிருந்து கொண்வெரப்படும்: அவைகளின் வஸ்திரம் நீலமும் தாமிரமுமாயிருக்கும்: அவைகளெல்லாம் நிபுணருடையசெய்கை.—யெகோவாவே சத்திய தேவன், அவர்சீவனுள்ள தேவன், நித்திய இராசா: அவருடையகோபத்தினால் பூமி

(யச) கலா.க.யச. (யடு) புல.க.யடு.யக. (யசு) லேவி.உசு.கக. உபா.உஅ.சுச. எசேக்.டு.உ.யஉ. (யஎ) உ.நாளா. கடு.உடு. யோபு.க.அ. பிர.யஉ.டு. ஆமோ.டு.யசு. மத்.க.உக. (உக) பிர.க.யக. (உச) க.கொரி.க.கக. உ.கொரி. ய.யஎ. மீகா.சு.அ. மீகா.எ.யஅ. (உடு) ரோ.உ.அ.க. (உசு) லேவி.உசு.சக. எசேக்.சச.எ. ரோ.உ.உ.அ.உக.— (ய. அதி. உ.) லேவி.யஅ.க. (க) ஏசா.சய்.யக.உய. (ச) ஏசா.சக.எ. (டு) சங்.யயடு.டு.எ. அபக. உ.யக. க.கொரி. யஉ.உ. ஏசா.சக.க.எ. ஏசா.சக.உக. (சு) யாத்.யடு.யஉ. (எ) வெளி.யடு.ச. (அ) சங்.யயடு.அ. ஏசா.சக.உக. அபக.உ.யஅ. சக.ய.உ. ரோ.க.உக.உஉ. (க) தாளி.யடு. சங்.யயடு.ச. (ய) க.தீமோ.க.யஎ.

நடுநடுக்குகின்றது, சாதியார் அவருடைய கோபத்தைச் சகிக்கக்கூடாது.—வானத்தையும் பூமியையுஞ் சிருஷ்டிசெய்யாத தேவர்கள், பூமியினின்றும், இவ்வானங்களின் கீழ்நின்றும் அழிந்துபோவார்களென்பதையே அவர்களுக்குச் உட சொல்லுங்கள்.—அவர் தமது வல்லமையினாலே பூமியைச் சிருஷ்டித்தார், அவர் தமது ஞானத்தினாலே பூலோகத்தை ஸ்தாபித்தார், தமது புத்தியினால் ஆகாயமண்டலங்களை விரித்தார்.—அவர் சத்தமிட ஆகாயமண்டலங்களிலே சலம் மிருதியாயுண்டாகும், அவர் பூமியினெல்லைகளினின்றும் மேகம் எழும்பப் பண்ணுகிறார்; மழைபெய்யும்படி மின்னலையுண்டாக்குகிறார், தமது பண்டசாலையினின்றும் காற்றைப் புறப்படுத்துகிறார்.—எந்த மனுஷனும் அறிவிலே மிருகத்துக்குச் சமானம்: தொழிற்படுத்திய சரூபத்தைவார்க்கிறவனெவனும் அதினால் இலச்சையடைவான்: அவன் வார்த்தைபெய்தும் பொய், அவைகளுக்குச் சுவாசமில்லை.—அவைகள் மாயை, பிராந்திகளின்கிரியை: தண்டனைவருங்காலத்தில் நாசமடையும்.—யாக்கோபின்பங்கு அவைகளைப்போலல்ல: அவர் சருவசிருஷ்டிக்கர்த்தா; இவரவேல் அவர்சத்தார்க்கும்பங்கு: அவர்நாமம் சேனூபதியாகிய யெகோவா.

யௌ அரணில் வாசஞ்செய்கிறவனே, நீ தேசத்தியுள்ளின்று உன் பொருளைச் சேர்த்துக்கொள்.—பார், நான் இப்பொழுது தேசத்தாரைக் கவண்கொண்டெறிவேன், அவர்கள் சிந்தித்துணரும்பொருட்டி நான் அவர்களைக் கிலேசப்படுத்துவேனென்று யெகோவா சொல்லுகிறார்.

யௌ ஐயோ, நான்காயப்பட்டேன், என்காயங்கொடுமையானது: மெய்யாய்இது துக்கம், ஆளுவம் உயி நான் அதைச்சகிக்கவேண்டுமென்றேன்.—என்கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுந்துபோயின: என் பிள்ளைகள் என்னை விட்டுநீங்கிப்போனார்கள், அவர்களில்லை: இனி என் கூடாரத்தைவிரித்து, என் திரைகளைத்தூக்கிக்கட்டுவார் ஒருவருமில்லை.—மேய்ப்பர் மிருகத்துக்குச்சரி, அவர்கள் யெகோவாவைத் தேடவில்லை: ஆதலால் அவர்கள்வாழவடையார்கள், அவர்கள்மந்தைகளெல்லாஞ்சிதறாடிக்கப்பெடும்.—கேளுங்கள், மிருகத்தின் ஆரவாரமும், யூதாவின்நகரங்களைப் பாழ்படுத்தி, துஷ்டமிருகங்களின்வாசஸ்தானமாக்கும்படி வடதேசத்தினின்றும் மகாலகமும்வந்துவிட்டன.

யௌ யெகோவாவே, மனுஷனுடைய வழி அவனாலேயல்ல: நடக்கிறவன் தன்னைநடத்துகிறதற்கு அதிகாரமுன்னவனல்ல, அது நான் அறிவேன்.—யெகோவாவே, என்னைத் தண்டியும், என்னை அழிக்காதபடி மட்டாகத்தண்டி

யும்.—உமது கோபத்தினால்ல்ல, உம்மை அறியாத உடு புறத்தேசத்தார்மேலும், உமது நாமத்தைச் சொல்லிப்பிரார்த்தியாத வழிசத்தார்மேலும் உமதுகோபத்தைச்சொரியும்: அவர்கள்யாக்கோபைப்படுத்தினார்கள், அவனை நொறுக்கிவிழுங்கினார்கள், அவனுடையவாசஸ்தலத்தைப்பாழாக்கினார்கள்.

யௌ. அதிகாரம்.

யௌ. பூருவகாலத்தில் யெகோவா செய்த உடன்படிக்கையை யெடுத்துக்காட்டல்: க. அந்த உடன்படிக்கையை மீறினதினிமித்தஞ் சனங்களைக்கண்டித்து அவர்களுக்குவருந் தண்டனையைமுன்னுரைத்தல்: யௌ. அனூதேத்திலுள்ள சனங்கள் எரேமியாவுக்கு விரோதமாய்த்தராலோசனை செய்ததினிமித்தம் அவர்களுக்குத் தண்டனைவருமெனக்காட்டல்.

யெகோவாவினால் எரேமியாவுக்குக் கிடைத்தவாக்கு,—நீங்கள் இந்த உடன்படிக்கையின்வாக்கியங்களைக்கேளுங்கள், இவைகளை யூதாசனங்களிடத்திலும் யெரூஷலேமியரிடத்திலும் பேசி,—இன்றைத்தினமிருக்கிறபடி, பாலுந்தேனும்பெருகுமி ஒருதேசத்தை உங்கள்முன்னோருக்குக்கொடுப்பெனென்றும், நான் அவர்களுக்குக் கிட்ட ஆணையைச் சித்தியாக்கும்பொருட்டு,—நான் உங்கள்முன்னோரை இருப்புச்சூனையாகிய எகிப்துதேசத்தினின்றும் புறப்படுத்தினகாலத்தில் அவர்களைநோக்கி, என்வாக்குக்கமைந்து, நான் கட்டளையெடுகிறதெல்லாவற்றின்படிக்குஞ்செய்யுங்கள்: அப்பொழுது நீங்கள் என்சனங்களாவீர்கள், நான் உங்களுக்குத் தேவனானேன் என்றும்,—நான் அவர்களுக்குக்கட்டளையிட்ட இந்த உடன்படிக்கையின் வாக்குகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்படுவானெனவென்றும், இவரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லச்சொல்லிற்று. அதற்கு நான் பிரதியுத்தரமாக, ஆண்டவரே, அப்படியாகக் கடவதென்றேன்.—அப்பொழுது யெகோவா என்னைநோக்கி, இவ்வாக்குகளெல்லாவற்றையும் நீ யூதாநகரங்களிலும் யெரூஷலேமின்வீதிகளிலும் பிரசித்தப்படுத்தி, இந்த உடன்படிக்கையின் வாக்குகளை நீங்கள் கேட்டு இவைகளைக் காத்து நடவுங்கள்.—நான் உங்கள் முன்னோரை எகிப்துதேசத்தினின்றும் புறப்படுத்தப் பண்ணின நான் முதல் இந்நான்வரைக்குஞ்சாக்கிரதையாய் அவர்களுக்குக் குணர்த்தி, என்வாக்குக்கமைந்து நடவுகளென்று சொல்லிப் போதித்துப்போதித்துவந்தேன்.—ஆளுவம் அவர்கள் அத்தற்கமையாமலும், செவிகொடாமலுந்தங்கத்தங்கள் தீமையுள்ள இருதயத்தின் சித்தனைக்கேற்க நடந்தார்கள்: ஆதலால் நான் கட்டளையிட்டும் அவர்கள் செய்யாமல்விட்ட இந்த உடன்படிக்கை

(யௌ) ஏசா.உயி. சக.யௌ.உ. (யௌ) ஆதி.க.க.க.க. யோபு.க.அ. ஏசா.சய.உ.உ. (யௌ) யோபு.க.அ.க.ச. சங்.நக.இ.வ. (யௌ) நீதி.கய.உ. ஏசா.ச.உ.யௌ. அபக.உ.யி. (யௌ) புல.க.உ.ச. உபா.க.உ.அ. ஏசா.ச.எ.ச. (யௌ) எசே.ச.உ.உ.க. (யௌ) க.சா.மு.உ.இ.உ.க. எசே.ச.க.யி. (யௌ) மீகா.எ.க. (உ.க) நீதி.யௌ.க. (உ.இ) யோபு.யி.அ.உ.க. க.தெ.ச.ச.இ. உ.தெ.ச.க.அ.—(யௌ) ஆதி. க. உபா.எ.யி.உ.யௌ. (ச) உபா.ச.உ.யி. க.இரா.அ.ச.க. வேலி.உ.க.க.யி.உ. (இ) உபா.உ.எ.உ.க. கலா.க.யி. உபா.உ.எ.யி.இ—உ.ச. (ச) ரோ.உ.யி.ச. யா.க.க.உ.உ.

கையின் வாக்குகளைல்லாவற்றையும் அவர்களிடத்தில் பலிக்கும்படி செய்வேனென்று சொல்லென்றார்.—பின்னும் யெகோவா யூதாசனங்களுக்குள்ளும் யெரூஷலேமியருக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு உண்டாயிற்றென்று என்னிடத்திற் சொன்னார்.—அவர்கள் என்வாக்குகளைக்கேளாமல் மறுத்து, தங்கள்முன்னோரின் பாவங்களுக்குத் திரும்பிவிட்டார்கள்; அந்நியதேவர்களைச் சேவிக்கும்படி அவர்களைப் பின்பற்றி நடந்தார்கள்: இலரவேல் வயிசத்தாரும் யூதாவமிசத்தாரும் தங்கள்முன்னோரோடே நான்செய்த உடன்படிக்கையைத்தள்ளினார்கள்.

யக ஆதலால், பார், அவர்கள் எவ்விதத்தாலுந்தப்பித்துக்கொள்ளக்கூடாததின்கைநான் அவர்கள்மேல் வருவிப்பேன்; அவர்கள் என்னைநோக்கி ஒலமிட்டாலும் நான்கேட்கமாட்டேனென்று யெகோவா சொல்லுகிறார்.—அப்பொழுது யூதாபட்டணத்தாரும், யெரூஷலேமியரும் தங்கள் தூபங்காட்டிவணங்கின தேவர்களைநோக்கி ஒலமிடுவார்கள்: இவர்களோ அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை எவ்வகையினாலும் இரட்சிப்பதில்லை.—யூதாவே, உன்பட்டணங்கள் எத்தனையோ உன் தேவர்களுமத்தனை; யெரூஷலேயின் வீதிகளெத்தனையோ, பாகாலுக்குத்தூபங்காட்டும்படி அந்த இலச்சையுள்ளபொருளுக்கு

யச நீங்கள் ஸ்தாபித்த வேதிகைகளுமத்தனை.—ஆதலால் நீ இரத்தச்சனங்கள் நிமித்தம் பிரார்த்தனைபண்ணவேண்டாம், அவர்களுக்காக நீ ஒலமிட்டுவிண்ணப்பஞ் செய்யவேண்டாம்: அவர்கள் தங்கள் ஆபத்துக்காலத்தில் என்னைநோக்கி ஒலமி

யதிடும்பொழுது நான்கேளேன்.—என் அன்பானவன் என்வீட்டிலிருக்கிறதென்ன, அவன் அநேகருடைய தீவினைசெய்தான், நீ கைகேவத்தியஞ்செய்யும் மாயிசை அகிக்கிடுக்கப்படுமா; நீ திவகைச் செய்யும்பொழுதுஞ் சந்தோஷப்படுகிறாய்.—நல்லகனிதரும் அமுஞ்ள பசுமையான சீதவிருட்சமென்னும்பெயரை யெகோவா உணக்கிட்டார்: மிகவும் ஆரவாரத்தோடே அதின்மேல் நெருப்பைக்கொளுத்தினார், அதின்கொப்புக்கெனல்

யஎலாம் முறிந்தன.—என்னைக்கோபப்படுத்தும்படி பாகாலுக்குத் தூபங்காட்டி, இலரவேல் வயிசத்தாரும் யூதா வயிசத்தாரும் தங்களுக்கு விரோதமாய்ச்செய்த திங்கினிமித்தம், உன்னைநாட்டினசேனாபதியாகிய யெகோவா உனக்கு விரோதமாய்இந்தத்தீமையுள்ளவாக்குகளைச் சொல்லியிருக்கிறார்.

யஅ யெகோவா எனக்கதைத்தெரிவித்ததினால் அறிந்துகொண்டேன்: அப்பொழுது அவர்களுடைய செய்கைகளை நீர் எனக்குத்தெரியக்காட்டினீர்.—நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டு யக போகப்படுகிற சாதுவான ஆட்டுக்குட்டியைப்போலிருந்தேன்; மரத்தை அதின் கனியோடே அழித்துப்போடுவோம், அவன்பெயரும் அற்றுப்போகும்படி சீவனுள்ளோரின் தேசத்தினின்று அவனைச்சேதிப்போம் வாருங்கென்று சொல்லி, எனக்கு விரோதமாய்த் துராலோசனைசெய்தார்களென்பதை நான் அறியவில்லை.—உள்ளிந்தியநகையையும் இருதயத்தையுஞ்சோதித்து, நியாயத்தீர்ப்புச்செய்யும்சேனாபதியாகிய யெகோவாவே, நான் உமக்கு என்காரியத்தைத் தெரிவித்தேன்: நீர் அவர்களுக்குச்செய்யுந் தண்டனையைநான்பார்க்கும்படி செய்யுமென்றேன்.—ஆதலால் யெகோவா இவ்வாக்குச்சொல்லு உகவார், நீ எங்கள்கையினால் மிக்கவங்கூடும், யெகோவாவின் நாமத்தைக்கொண்டு எங்களுக்குத் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாமென்று சொல்லி, உன் பிராணனைவாங்க வகைதேடுகிற அனாதேத்தின் மனுஷரைக்குறித்து,—பார், நான் உகவர்களைத்தண்டிப்பேன்: அவர்களுடைய வாலிபர் கட்டத்தினாலே சாவார்கள்; அவர்கள் புத்திரரும் புத்திரிகளும் பஞ்சத்தினாலே சாவார்கள்.—அனாதேத்தின் மனுஷர் தண்டனை பெறத்தக்க உகவருஷத்தில் நான் அவர்கள்மேல் ஆபத்தை வருவிப்பேன்: அவர்களில் ஒருவரையும் மீதியாக விடேனென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

யஉ. அதிகாரம்.
க. எரேயியா தேவனிடத்தில் முறையிடல்:
டு. அவன் சகோதரர் அவனுக்கு விரோதமாய்க் கபடஞ்செய்தல்: ஏ. யூதேயரின் தேசம் பாழாதல்: யடு. மனந்திரும்புகிறவர்களுக்குத் தமையகிடைக்குமென்று வாக்குத்தத்தஞ்செய்தல்.
யெகோவாவே, நீர் நீதியுள்ளவர், ஆனாலும் நான் உம்முடனே வழக்காட இடங்கொடுப்பீராக: நான் தண்டனையைக்குறித்து உம்மிடத்தில் பேசத்துணிகிறேன்: துன்மார்க்கர் தங்கள்வழியில்வாழ்வடைவதென்ன; கபடஞ்செய்யும்யாவருஞ் செய்க்கியமாயிருப்பதேது.—நீர் அவர்களைநாட்ட அவர்கள்வேரூன்றினார்கள்: அவர்கள் வளர்ந்தோங்கிக் கனிகொடுக்கிறார்கள்: நீர் அவர்கள்வாய்க்குச்சமீபமும், அவர்கள் மனதுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.—யெகோவாவே, நீர் என்னை அறிவீர்: நீர் என்னைக்கண்டு உம்மைப்பற்றும்என்மனதைச்சோதித்தீர்: அவர்களை அடிக்கப்படும் ஆடுகளைப்போல இழுத்து, கொலையின்நாளுக்காக அவர்களை ஆயத்தப்படுத்தக்கடவீர்.—தேசம் தன்குடிசனின் தீமையினிமித்தம் எதுவரைக்கும் துக்கக்கொள்ளும், ஒவ்

யடு மும்பொழுது நான்கேளேன்.—என் அன்பானவன் என்வீட்டிலிருக்கிறதென்ன, அவன் அநேகருடைய தீவினைசெய்தான், நீ கைகேவத்தியஞ்செய்யும் மாயிசை அகிக்கிடுக்கப்படுமா; நீ திவகைச் செய்யும்பொழுதுஞ் சந்தோஷப்படுகிறாய்.—நல்லகனிதரும் அமுஞ்ள பசுமையான சீதவிருட்சமென்னும்பெயரை யெகோவா உணக்கிட்டார்: மிகவும் ஆரவாரத்தோடே அதின்மேல் நெருப்பைக்கொளுத்தினார், அதின்கொப்புக்கெனல்

யஎலாம் முறிந்தன.—என்னைக்கோபப்படுத்தும்படி பாகாலுக்குத் தூபங்காட்டி, இலரவேல் வயிசத்தாரும் யூதா வயிசத்தாரும் தங்களுக்கு விரோதமாய்ச்செய்த திங்கினிமித்தம், உன்னைநாட்டினசேனாபதியாகிய யெகோவா உனக்கு விரோதமாய்இந்தத்தீமையுள்ளவாக்குகளைச் சொல்லியிருக்கிறார்.

யஅ யெகோவா எனக்கதைத்தெரிவித்ததினால் அறிந்துகொண்டேன்: அப்பொழுது அவர்களுடைய செய்கைகளை நீர் எனக்குத்தெரியக்காட்டினீர்.—நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டு யக போகப்படுகிற சாதுவான ஆட்டுக்குட்டியைப்போலிருந்தேன்; மரத்தை அதின் கனியோடே அழித்துப்போடுவோம், அவன்பெயரும் அற்றுப்போகும்படி சீவனுள்ளோரின் தேசத்தினின்று அவனைச்சேதிப்போம் வாருங்கென்று சொல்லி, எனக்கு விரோதமாய்த் துராலோசனைசெய்தார்களென்பதை நான் அறியவில்லை.—உள்ளிந்தியநகையையும் இருதயத்தையுஞ்சோதித்து, நியாயத்தீர்ப்புச்செய்யும்சேனாபதியாகிய யெகோவாவே, நான் உமக்கு என்காரியத்தைத் தெரிவித்தேன்: நீர் அவர்களுக்குச்செய்யுந் தண்டனையைநான்பார்க்கும்படி செய்யுமென்றேன்.—ஆதலால் யெகோவா இவ்வாக்குச்சொல்லு உகவார், நீ எங்கள்கையினால் மிக்கவங்கூடும், யெகோவாவின் நாமத்தைக்கொண்டு எங்களுக்குத் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாமென்று சொல்லி, உன் பிராணனைவாங்க வகைதேடுகிற அனாதேத்தின் மனுஷரைக்குறித்து,—பார், நான் உகவர்களைத்தண்டிப்பேன்: அவர்களுடைய வாலிபர் கட்டத்தினாலே சாவார்கள்; அவர்கள் புத்திரரும் புத்திரிகளும் பஞ்சத்தினாலே சாவார்கள்.—அனாதேத்தின் மனுஷர் தண்டனை பெறத்தக்க உகவருஷத்தில் நான் அவர்கள்மேல் ஆபத்தை வருவிப்பேன்: அவர்களில் ஒருவரையும் மீதியாக விடேனென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

யஉ. அதிகாரம்.
க. எரேயியா தேவனிடத்தில் முறையிடல்:
டு. அவன் சகோதரர் அவனுக்கு விரோதமாய்க் கபடஞ்செய்தல்: ஏ. யூதேயரின் தேசம் பாழாதல்: யடு. மனந்திரும்புகிறவர்களுக்குத் தமையகிடைக்குமென்று வாக்குத்தத்தஞ்செய்தல்.
யெகோவாவே, நீர் நீதியுள்ளவர், ஆனாலும் நான் உம்முடனே வழக்காட இடங்கொடுப்பீராக: நான் தண்டனையைக்குறித்து உம்மிடத்தில் பேசத்துணிகிறேன்: துன்மார்க்கர் தங்கள்வழியில்வாழ்வடைவதென்ன; கபடஞ்செய்யும்யாவருஞ் செய்க்கியமாயிருப்பதேது.—நீர் அவர்களைநாட்ட அவர்கள்வேரூன்றினார்கள்: அவர்கள் வளர்ந்தோங்கிக் கனிகொடுக்கிறார்கள்: நீர் அவர்கள்வாய்க்குச்சமீபமும், அவர்கள் மனதுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.—யெகோவாவே, நீர் என்னை அறிவீர்: நீர் என்னைக்கண்டு உம்மைப்பற்றும்என்மனதைச்சோதித்தீர்: அவர்களை அடிக்கப்படும் ஆடுகளைப்போல இழுத்து, கொலையின்நாளுக்காக அவர்களை ஆயத்தப்படுத்தக்கடவீர்.—தேசம் தன்குடிசனின் தீமையினிமித்தம் எதுவரைக்கும் துக்கக்கொள்ளும், ஒவ்

யடு மும்பொழுது நான்கேளேன்.—என் அன்பானவன் என்வீட்டிலிருக்கிறதென்ன, அவன் அநேகருடைய தீவினைசெய்தான், நீ கைகேவத்தியஞ்செய்யும் மாயிசை அகிக்கிடுக்கப்படுமா; நீ திவகைச் செய்யும்பொழுதுஞ் சந்தோஷப்படுகிறாய்.—நல்லகனிதரும் அமுஞ்ள பசுமையான சீதவிருட்சமென்னும்பெயரை யெகோவா உணக்கிட்டார்: மிகவும் ஆரவாரத்தோடே அதின்மேல் நெருப்பைக்கொளுத்தினார், அதின்கொப்புக்கெனல்

யஎலாம் முறிந்தன.—என்னைக்கோபப்படுத்தும்படி பாகாலுக்குத் தூபங்காட்டி, இலரவேல் வயிசத்தாரும் யூதா வயிசத்தாரும் தங்களுக்கு விரோதமாய்ச்செய்த திங்கினிமித்தம், உன்னைநாட்டினசேனாபதியாகிய யெகோவா உனக்கு விரோதமாய்இந்தத்தீமையுள்ளவாக்குகளைச் சொல்லியிருக்கிறார்.

வெதுபோல, அவர்களை என்னிடத்தில் ஒட்டப் பண்ணினான்: ஆனாலும் அவர்கள் என்வாக்கைக் கேட்கமாட்டார்களென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லிற்று.

52 ஆதலால் நீ அவர்களை நோக்கி, சகல துருத்திகளுந் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறாரென்னும் இவ்வாக்கைச் சொல்லு: அதற்கு அவர்கள் சகல துருத்திகளுந் திராட்சரசத்தினால் நிரப்பப்படுமென்று நாங்கள் நிச்சயமாய்

53 அறியோமாவென்பார்கள்.—அப்பொழுது நீ அவர்களுடனே, பாருங்கள், தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இராசாக்களும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், மற்ற யெரூஷலேமியருமாகிய தேசத்தார் சமஸ்தரையும் வெறியினாலே நிரப்புவென்று யெகோவா சொல்லுகிறார்.

54 ரென்பதைச் சொல்லு.—பிதாக்களும் புத்திரருமாகிய அவர்களை ஒருவர்மேலொருவர் ஏகமாய்மோதப்பண்ணுவெனென்றும், நான் அவர்களை நாசப்படுத்துவதேயன்றித் தயையெய்யேன், மன்னியேன், இரங்கெனென்றும் யெகோவா சொல்லுகிறார்.

55 யெகோவா பேசுகிறார், ஆதலால் நீங்கள் செவிகொடுத்துக்கேளுங்கள்; அகங்காரங்களெனாதிருங்கள்.—அவர் அந்தகாரத்தைத் தோற்றுவிப்பதற்கு முன்னும், இருமூழும் மலகளின்மேல் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் ஒளியை எதிர்பார்த்திருக்கையில் அவர் அதை மரணநிழலாகவும் அகோர இருளாகவும் மாற்றுவதற்கு முன்னும், நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் மகிமையைப் பிரசித்தப்படுத்தினார்கள்.—நீங்கள் இதைக்கேளாமற்போனால் என் ஆத்தமம் ஒளிப்பிடங்களில் உங்கள் அகங்காரத்தினியித்தந் துக்கிக்கும்; யெகோவாவின் மகதை சிறைபிடித்துக்கொண்டு போகப்பட்ட தினியித்தம் என்கணமிகவும் நீர் சொரியும், 56 கண்ணீர் தாரைதாரையாய்ப் பொழியும்.—நீங்கள் இராசாவையும் இராசாத்தியையும் நோக்க, செளந்தரியமுள்ள உங்கள் முடிவிலும்: ஆதலால் உங்களைத் தாழ்த்தி, உட்காருங்களென்று சொல்லுங்கள்.—தெற்கிலுள்ள நகரங்கள் அடைக்கப்பட்டன, அவைகளை ஒருவருந் திறக்கிறதில்லை: யூதா முழுவதுஞ்சிறைபிடித்துக்கொண்டு போகப்படும், முழுமையுஞ்சிறைகொண்டுபோகப்படும்.—உங்கள் கண்களை ஏறிட்டு, வடக்கினின்று வருகிறவர்களைப் பாருங்கள்: உன் மந்தையெங்கே, உனக்கு அளிக்கப்பட்ட செளந்தரியமுள்ள உன் மந்தை எங்கே.—அவர் உன்னை விசாரிக்கும்பொழுது எதைச் சொல்லுவாய்; அவர்கள் உன்மேல் தலைவரும் பிரதானிகளுமாகும் படி நீதானே அவர்களைப்பயிலுவித்தாய்: பிரச

விக்கும் ஸ்திரியையிப்போலவே தனைகள் உன்னை யும் பிடிக்கமாட்டாதா.

இவைகளைல்லாமலானிதனிமித்தம் என்மேல்வர் உத்தென்று நீ உனதுள்ளத்தில் சிந்தித்துப்பார்த்தால், உன்வஸ்திரத்தினோரம் விலக்கப்பட்டதும், உன் குதிரைகால் வெளியாக்கப்பட்டதும் உன்பாவ மிகுதியினிமித்தமென்று விளங்கும்.—கூஷ் உக தேசத்தான் தன்தோலையும், சிவங்கிதன்புள்ளிகளையும் மாற்றக்கூடாமா; கூடுமேயாகில், நீமைசெய்யப்பயின்றவர்களாகிய நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.—ஆதலால் வனத்தின்காற்றினால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல, அவர்களைச்சித்த அடிப்பேன்.—நீ என்னை மறந்துவிட்டாய், உடுபொய்யை மப்பினாய்; இதினியித்தம் இதுவே உன்பாகம், என்னால் அளக்கப்பட்டபெருமையெகோவா சொல்லுகிறார்.—ஆதலால் உன் இலச்சைகாணப்படும்படி நான் உன்வஸ்திரத்தினோரத்தை உன் முகத்தளவும் விலக்குவேன்.—வெள்ளியிலுள்ள குன்றுகளின்மேல் உன் விபசாரங்களை யும், களைப்புக்களையும், அரோசியமான உன் வேசைமார்க்கங்களை யும், உன் அருவருப்புக்களையும் நான்கண்டேன். ஆ, யெரூஷலேமே, ஐயோ, உனக்கு ஆபத்துவரும்: நீசத்திகரிக்கப்பட்டாயா; இனிப்பொழுதோவென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லிற்று.

58. அதிகாரம்.

க. பஞ்சம்வருமென்று முன்னுரைத்தல்: எ. எரேமியா பிரார்த்தித்தல்: 5. யெகோவா அவன் பிரார்த்தனையை அங்கிகரியாமல் போதல். கள் எத்தீர்க்கதரிசிகளின் தோஷத்தை எடுத்துக்காட்டல்: 56. எரேமியா விண்ணப்பஞ்செய்தல்.

பஞ்சத்தைக்குறித்து எரேமியாவுக்குக்கிடைத்த யெகோவாவின் வாக்கு:—யூதாபுலம்புகின்றது, அதின் வாசல்கள் மெலிவடைந்தன; அவர்கள் தேசத்தினியித்தம் கறையுப்போனார்கள்; யெரூஷலேமியின் ஓமம்மேலெசென்றது.—பெரியோர்தங்கள் சிறியோரைச் சலத்தற்கு அனுப்புகிறார்கள்: இவர்கள் துரவுகளுக்குப்போய்ச் சலத்தைக்காணாமல் வெறும்பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கித்திகைத்துத்தங்கள் தலையை மூடுகிறார்கள்.—தேசத்தில் மழையில்லாததினால் நிலம் வெடித்திருக்கின்றது, பயிர்செய்கிறவர்கள் இலச்சையடைந்து தங்கள் தங்கள் தலையை மூடுகிறார்கள்.—வெளியிலே பெண்மான் குட்டியீன்று, புல்லில்லாததினால் அதை விட்டுவிடும்.—காட்டுக்கழுதைகள் உயர்ந்த ல்தானங்களினின்றவவியசருப்பங்களைப்போலக்காற்றை உறிஞ்சுகின்றன; புல்லில்லாததினால் அவைகளின் கண்கள் பூத்துப்போகின்றன.

யெகோவாவே, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச்சாட்சியடுகின்றன, உம

(52) ஏசா. 6. 11. 12. (53) யோச. 1. 1. 2. ஏசா. 6. 11. 12. ஆமோ. 1. 1. ஏசா. 6. 11. 12. சங். 1. 1. 2. (54) புல. 1. 1. 2. (55) ஏசா. 6. 11. 12. எசே. 1. 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. (56) சங். 1. 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. (57) யோச. 1. 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. (58) புல. 1. 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. எசே. 1. 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. (59) யோச. 1. 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. (60) புல. 1. 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12.

துகாமமேவினங்கும்படிசெய்யும்: எங்களுடைய நிலைமாதல்கள் மிகுதியாயின; உமக்குவிரோத மாய்ப்பாவஞ்செய்தோம்.—இஸரவேலின் கம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதினிரட்சகரே, நீர் தேசத்தில் ஒருபரதேசியைப்போலவும், இராத்தல்கும் வழிப்போக்கனைப்போலவும் இருக்கிறதென்ன.—இரட்சிக்கச் சாமர்த்தியமில்லாதவனைப்போலவும், இரட்சிக்க இயலாதபராக் கிரமசாலையைப்போலவும் இருக்கிறதென்ன, யெகோவாவே, நீர் எங்களுக்குள் இருக்கிறீர், உமது நாமத்தைத்தரித்திருக்கிறோம்; எங்களைவிடாதிரும்.

இந்தச்சனங்களைக் குறித்து யெகோவா, இவர்கள் அலைத்துநிரியவிரும்புகிறார்கள், தங்கள் கால்களைத்தெக்கமாட்டார்கள் என்கிறார், இதினி மித்தம் யெகோவா இவர்களை அங்கிகரியார்; அவர் இவர்களுடையபாவத்தை நினைப்பார், இவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.—பின்னும் யெகோவா என்னைநோக்கி, இந்தச்சனங்களுக்கு கண்மையுண்டாக, நீ பிரார்த்தனை பண்ணவேண்டாம்.—இவர்கள் உபவாசித்தாலும் நான் இவர்களிடம் ஒலத்தைக்கேளேன்; தகனபலியையும், கைவேத்தியத்தையும் இட்டாலும் நான் இவர்களை அங்கிகரியேன்: கட்கத்தினாலும், பஞ்சத்தினாலும், பெருவாரிக்காய்ச்சலினாலும் நான் இவர்களை அழியப்பண்ணுவேனென்கிறார்.

அப்பொழுது நான், ஆ, ஆண்டவராகிய யெகோவாவே, கேளு, நீங்கள் கட்கத்தைக்காணமாட்டீர்கள், உங்களுக்குப்பஞ்சம்வராது, இவ்விடத்தில் ஒழியாதவாழ்வு உங்களுக்குக்கிடைக்குமென்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறார்களே யென்று சொல்ல, —யெகோவா என்னைநோக்கி, தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்வாக்குகளைச் சொல்லுகிறார்கள்: நான் அவர்களை அனுப்பவில்லை, அவர்களுக்குக்கட்டளை யிடவில்லை, அவர்களுடன் பேசவுமில்லை: அவர்கள் உங்களிடத்தில்வந்து பொய்த்தரிசனத்தையும், குறிகளையும், இல்பொருளையும், தங்கள் இருதயவஞ்சகத்தை மிகுதியும் வெளிப்படுத்துகிறார்களென்றார்.—பின்னும் யெகோவா, நான் அனுப்பாதிருந்தும் இந்தத்தேசத்திலே கட்கமும்பஞ்சமும்வராது என்று என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ் சொல்லுந் தீர்க்கதரிசிகளைக் குறித்து, அவர்கள் கட்கத்தினாலும்பஞ்சத்தினாலும்நாசமாவார்கள்.—அவர்களிடத்தில் தீர்க்கதரிசனங்களேக்குஞ் சனங்களும் பஞ்சங்கட்கம் இவைகளினிமித்தம்யெருஷலே மின்விதிகளிலேதன்னப்படுவார்கள்; அவர்களையும், அவர்களுடையஸ்திரிகளையும், புத்திரபுத்திரிகளையும் அடக்கப்பண்ணுவார் ஒருவருமில்லை: அவர்களுடைய தீமையை நான் அவர்கள் மேல் ஊற்றுவேனென்கிறார்.

நீ அவர்களிடத்தில், இரவும்பகலும் ஓயாமல் என்கண்களினின்று நீர் தாரையாய்ச்சொரியக்கடவது: என்சனகுமாரத்தியென்னுங்கன்னிகைகொரோமன முறிவினாலும், மகா வேதனைதரும் அடியினாலும் கொறுக்கப்பட்டான்.—நான்வெளியின்களிலேபோனால் அங்கேகட்கத்தினாலே கொல்லப்பட்டவர்களையும், நான் கசரத்திற்பிரவேசித்தால் அங்கே பஞ்சத்தினால் மெய்வடைந்தவர்களையுங்காண்கிறேன்; தீர்க்கதரிசியும் ஆசாரியனுமோதாங்கள் அறியாததேசத்தில்திரிகிறார்களென்னும் இவ்வாக்கைச்சொல்லு.—நீர் யூதாவை முழுமையுந் தள்ளிவிட்டீரா, உமது மனதுக்குச்சியோன் அரோசியமாயிற்று, நீர் ஏன் எங்களை அடித்தீர், எங்களுக்குச்சொல்தற்கிடையாதா; நான்கள் சமாதானத்தை எறிப்பார்த்தோம், ஒருநன்மையுங்காணவில்லை; சொல்தமுன்னகாலத்தைக்காத்திருந்தோம், பாரும், ஆபத்து.—யெகோவா உமவே, எங்கள் தீமையையும், எங்கள் முன்னோரின் பாவத்தையுமுணர்ந்து சொல்லுகிறோம்: நான்கள் உமக்குவிரோதமாய்ப்பாவஞ்செய்தோம்.—உமது உகநாமத்தினிமித்தம் எங்களை வெறுக்காதிருப்பீராக, மகிமைபொருந்திய உமது சிக்காசனத்தை அவமானம் பண்ணாதிருப்பீராக: நினைத்தருளும், எங்கனோபுருக்கிற உமது உடன்படிக்கையை மீறுகிறுப்பீராக.—அந்நியரின் விண்டேவர்களுக் உருள் ஒருவர் மழைபெய்விக்க வல்லவருண்டா, ஆகாயம் மழையைக்கொடுக்குமா; எங்கள் தேவனாகிய யெகோவாவே, நீர்ல்லவா அதற்குக்காரணர், ஆதலால் நான்கள் உம்மைக்காத்திருக்கிறோம்: நீரே இவைமெய்வாவற்றிற்குஞ் சிருஷ்டிகர்த்தா.

யரு. அதிகாரம்.

க. யூதேயசனங்களுக்குவருந்தண்டினையைமுன்னுரைத்தல்: ய. அவைகளைக் குறித்து எரேமியா புலம்பல்: உ. தேவன் தமது சத்தங்களைக் கண்டித்தல்: யரு. எரேமியா தேவனிடத்தில் விண்ணப்பஞ்செய்தல்: வ. தேவன் வாக்குத்தத்தஞ்செய்தல்.

பின்னும் யெகோவா என்னைநோக்கி, மோசேயுஞ் சாமுவேலும் என் முன்னோகலின்னாலும், என் மனம் இந்தச்சனங்களின் பட்சமாய்ச்சாராது: நீ என் பார்வையினின்று இவர்களை அகற்ற, இவர்களைப்போகவிடு.—எங்கே போவோமென்று இவர்கள் கேட்டால், கொலைக்குத்தக்கவர்கள் கொலைக்கும், கட்கத்துக்குத்தக்கவர்கள் கட்கத்துக்கும், பஞ்சத்துக்குத்தக்கவர்கள் பஞ்சத்துக்கும், சிறைக்குத்தக்கவர்கள் சிறைக்குமென்று யெகோவா சொல்லுகிறாரென்பதை இவர்களுக்குச் சொல்லு.—கொலைசெய்யும்படி கட்கமும், பிடித்துக்கிழிக்கும்படி நாய்களும், பட்சித்து அழிக்கும்படி ஆகாயத்துப்பறவைக

(க) ஏசா. இ. க. யா. த. உ. க. ச. இ. ச. க. லேவி. உ. க. ய. க. உ. த. அ. க. ய. க. (ய) ஓசி. அ. ய. க. (ய) யா. த. க. உ. (ய) நீதி. க. உ. ஏசா. க. ய. க. எசே. அ. ய. க. மீகா. க. ச. ச. எ. ய. க. (ய) புல. க. ய. க. புல. உ. ய. க. (ய) எசே. எ. ய. க. (ய) புல. இ. உ. க. (உ) தானி. க. அ. (உ) ச. க. ய. க. உ. உபா. க. உ. ச. ச. எ. எ. அ. ஏசா. க. உ. க. —(ய) அ. க. (ய) எசே. ய. ச. ய. யா. த. க. உ. ய. க. உ. க. சா. மு. எ. க. (உ) எசே. இ. உ. ய. க. ச. ய. க. க. (க) லேவி. உ. க. ய. க. உபா. உ. க. உ.

ளும்பூமியின்மிருகங்களுமாகிய இந்நாலு இனங்
 களையும் இவர்கள்மேல் ஏற்படுத்துவேனென்று
 யெகோவா சொல்லுகிறார்.—இஸ்கியாவின்
 புத்திரனும் யூதாதேசத்து இராசாவுமாகிய மனூ
 வேயெருஷலேமிலே செய்தினிமித்தம், இவர்
 களைப் பூமியிலுள்ள சகல இராச்சியங்களிலும்
 போரும்படிசெய்வேன்.—யெருஷலேமே, யா
 வன் உன்மேலிரங்குவான், யாவன் உன்னி
 மித்தம் புலம்புவான்; உன் சுகசெய்தியை வி
 சாரிக்கத்திரும்புகிறவன்யாவன்.—ஈஎன்னைவிட்
 டிப்பராமுசுமாளும்; ஆதலால் நான் உனக்கு வி
 ரோதமாக என் கையைகீட்டி உன்னை அழிப்
 பேன்; நான் பொறுத்துப்பொறுத்து இளைத்துப்
 போனேன்.—தேசத்தின்வாசல்களில் இவர்களைத்
 தூற்றுக்கூடையால் தூற்றுவேன்; என்சனங்கள்
 தங்கள் வழிகளைவிட்டுத்திரும்பாததினால் இவர்
 களைப் புத்திரவீணராக்குவேன், என் சனங்களை
 அழிப்பேன்.—இவர்களுக்குள் கடற்கரையினலி
 லும் அதிகமானவிதவைகள் எனக்கிருப்பார்கள்:
 வாலிபருடைய மாதாவுக்கு விரோதமாய் மத்தி
 யானகாலத்தில் கொள்ளையாடுகிறவனைக்கொண்
 டெவந்தேன்; அவன்மேல் கலகமும் பயங்கரமுஞ்
 சமூகியில்விழப்பண்ணினேனென்று யெகோ
 வா சொல்லுகிறார்.—ஏழுபிள்ளைகளைப் பெற்ற
 வன் மெலிவடைகிறான்; அவன் தன் பிராணனை
 விட்டுவிட்டான்; பகலாயிருக்கையிலும் அவன்
 சூரியன் அஸ்தமித்தான்; அவன் இலச்சையைடைந்
 துகலக்கப்படுகிறான்; அவர்களில் மீந்திருப்பவர்
 களை அவர்களுடைய சத்துருக்களின் சமூகத்தில்
 கட்டத்துக்கு ஒப்பிப்பேனென்று யெகோவா
 சொல்லுகிறார்.

யெகோவா, எனக்கு ஆபத்து, ஆ, என்மாதாவே,
 நீர் என்னைச் சருவதேசத்துக்கும் விரோதியும்
 விவாதியுமாகப் பெற்றீர்; நான்வட்டிக்குக்கொ
 டித்ததுமில்லை, வட்டிக்குவாங்கினதுமில்லை; ஆ
 லுளும் எல்லாரும் என்னைச்சபிக்கிறார்கள்.—யெ
 கோவா, உன் மீதியானகாலத்தில் உனக்கு நன்
 மைகிடைக்குமே; ஆபத்துக்காலத்திலும் துக்க
 காலத்திலும் சத்துருவும் உனக்கு நன்மைசெய்
 யெய்ப்பண்ணுவேனே.—வடக்கிலுள்ள இரும்பை
 யெயும், உருக்கையும் இரும்புமுறிக்குமா.—உன் ச
 கல பாவங்களினிமித்தமும் உன் எல்லைகளெல்
 லாவற்றிலும் உன்பொருளையும் உன் திரவியங்
 களையும் விலையின்றிக் கொள்ளையாடவிடுவேன்.—
 யெசா நான் உன்சத்துருக்களுடனே உன்னை, நீ அறியா
 ததேசத்திற்குச் செல்லப்பண்ணுவேன்: மூளுகி
 ற என் கோபாக்கினி உங்கள் மேற் பற்றி எரியு
 மென்றார்.

யெகோவாவே, நீர் அறிவீர்: என்னை நி
 ன்ளாந்து, நீர் என்னைச்சந்தித்து, என்னை உபத்திர
 வப்படுத்துகிறவர்களுக்குப் பிரதிபலனளியும்; உ

மது கெடுஞ்சினத்தினால் என்னை அகற்றிவிடா
 திரும்: நான் உமது நிமித்தம் நிந்தையைச்சகித்
 தேனென்றறிவீராக.—உம்முடைய வாக்குகள் ௨௧
 காணப்பட்டன, நான் அவைகளை உட்கொண்
 டேன்; உம்முடையவாக்கு எனதுள்ளத்துக்குச்
 சந்தோஷத்தையும்மகிழ்ச்சியையுந்நத்தது:சேலு
 பதியும் தேவனுமாகிய யெகோவாவே,
 உமது நாமம் எனக்குத்தரிக்கப்பட்டது.—நான் யெ
 பரிகாசக்காரருடையசங்கத்தில்உட்காரவில்லை,
 நான்களிகூரவில்லை;உமதுகரத்தினிமித்தம்நான்
 தனித்திருந்தேன்: நீர் என்னைத்தண்டனையினால்
 நிரப்பினீர்.—என் வருத்தம் இடைவிடாமலிருக்க
 யெகிறதென்ன, என்காயம் ஆறாமலும் சொஸ்தப்
 டாமலுமிருக்கிறதேது; நீர்எனக்குப்பொய்யினையு
 மும் நிலையற்ற சலந்தையும்போல இருப்பீரா.

நீ திரும்பினால் நான் உன்னைமீனவும் அங்கிக
 ரிப்பேன், எனக்குமுன்பாக நீ நிற்பாய்: நீ தீமை
 யினின்று நன்மையைப்பிரித்துவிட்டால் என்
 வாயைப்போலிருப்பாயென்று யெகோவா
 சொல்லுகிறார்: அவர்கள் உன்னிடத்தில் திரும்
 புவார்களாக; நீயோ அவர்களிடத்தில் திரும்ப
 வேண்டாம்.—நான் உன்னை இந்தச்சனங்களுக்
 உயெ உறுதியான ஒருபித்தனை மதிலைப்போலாக்கு
 வேன்: அவர்கள்உனக்குவிரோதமாகயுத்தம்பண்
 னுவார்கள், அவர்கள்உன்னைமேற்கொள்ளமாட்
 டார்கள்: நான் உன்னைவிட்டுசித்துவிடுவீக்கும்ப
 டிக்குஉன்லோடேயிருக்கிறேன்.—நான்உன்னைத்
 உதுன்மார்க்கர் கையினின்று இரட்சிப்பேன், உன்
 னைப் பயங்கரமானவர்களின் கையினின்றுவிடு
 விப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்.

௨௧. அதிகாரம்.

யூதேயருக்குவருந்தண்டனையினிமித்தம் தீர்க்
 கதரிசிவிவாகஞ்செய்யாதபடி விலக்கல்: யெ. இ
 வர்களுடையபாவம் முன்னோருடைய பாவங்
 களிலும் அதிகமெனக்காட்டல்: யெசா. எகிப்
 தைவிட்டுநீங்கின மீட்சியைப்பார்க்கிலும்பெ
 ரிய மீட்சிவருமெனக்காட்டல்: யெசா. தேவபூ
 சையினிமித்தம் அவர்கள் தண்டிக்கப்படல்.

யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,—
 நீ, ஸ்திரியைவிவாகம் பண்ணவேண்டாம், இந்
 த ஸ்தானத்திலே புத்திர புத்திரிகள் உனக்கிருக்
 கலாகாதென்று சொல்லிற்று.—இந்த ஸ்தானத்தி
 லே பிறக்கும் புத்திரரையும், புத்திரிகளையும், அ
 வர்களைப்பெற்ற மாதாக்களையும், இந்தத் தேசத்
 தில் அவர்களைச் சனிப்பித்த அவர்கள் பிதாக்க
 னையுக்குறித்து யெகோவா, —அவர்கள் கொடி
 யமரணமடைவார்கள்; அவர்கள்நிமித்தம்புலம்பு
 தவில்லை; அவர்கள் அடக்கம்பண்ணப்பட்டால்
 பூமியின் முகத்தின்மேல் எருவைப்போலிருப்
 பார்கள்: அவர்கள் கட்டத்தினாலும் பஞ்சத்தினாலும்
 நாசம்அடைய, அவர்கள் பிணங்கள் ஆகா

(ச) உபா.௨௮.௨௫. எசேசு.௨௧.௧௧. ௨.இரா.௨௧.௨, (௫)எசா.௫௧.௨௧. (௬) ஒசி.௨௧.௨௧. (எ)எசா.௧.௨௧. ஆமோ. ௧.௨.௨௧. (௧) க.சாமு.௨.௫. ஆமோ.௮.௧. (௨) அதி.௧௧.௨௧.௨. (௩) உபா.௧௨.௨௨. (௪) எசேசு.௧.௧.௧. வெனி.௨.௧.௨. யோபு.௨௧.௨. சங்.௨.௧.௧.௧. (௫) சங்.௧.௧. (௬) யோபு.௧.௨. (௭) சக.௧.௧. எசேசு. ௨௨.௧. (௮) அதி.௧.௨.௧.—(௨௧. அதி. ௧.) சங்.௨.௧.௧.

யத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகுமென்று சொல்லுகிறார்.—துக்கங்கொண்டாடும் வீட்டில் நீ பிரவேசியாதே, அவர்கள் நிமித்தம் அழுதுபுலம்பும்படிக்கு நீ போகாதேயென்று யெகோவா சொல்லுகிறார்: தயையும் இரக்கமுமென்னும் என்சமாதானத்தை இந்தச்சனங்களினின்று நீக்கிவிட்டேனென்று யெகோவா சொல்லுகிறார்.—இத்தேசத்திலே பெரியோருக்கு சிறியோருஞ்சாவார்கள்: அடக்கம்பண்ணப்பாடார்கள், அவர்கள் நிமித்தம் ஒரு வரும் புலம்பார், அவர்கள் நிமித்தநடங்களைக்கீறிக்கொண்டு, முண்டானம்பண்ணுவாரில்லை.—மரித்தோர்நிமித்தம் உண்டானதுக்கத்தைமாற்ற ஒருவரும் ஆகாரத்தைப்பகுத்துக்கொடுக்கமாட்டார், பிதாவுக்காகவாகிலும், மாதாவுக்காகவாகிலும் அவர்களை ஆற்றும்பாத்திரத்தைக் குடிக்கக்கொடுக்கமாட்டார்.—நீ அவர்களோடேபோசனபானம் பண்ணுகிறதற்கு அவர்களுடைய எந்தப்போசனசாலையிலும் பிரவேசியாதே.—பார், நான் இவ்விடத்தில் உங்க்காலத்தில் நீங்கள் காணும்படி ஆணத்தின்சத்தமும், சந்தோஷத்தின் சத்தமும், மணவானுடையசத்தமும், மணவாட்டியின்சத்தமும் ஒழியப்பண்ணுவேனென்று இஸ்ரவேலின் தேவனுக்கு சேர்ப்பதியுமாகிய யெகோவா சொல்லுகிறார்.

இவ்வாக்குகொல்லாவற்றையும் இந்தச்சனங்களிடத்தில் தெரிவிக்கும்பொழுது அவர்கள் உண்ணேனோக்கி, யெகோவா எங்களுக்கு விரோதமாக இவ்வளவு தீமைசொல்லுவதற்குக்காரணமென்ன; நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாய் நாம்செய்ததீமையும் பாவமும் என்னவென்று கேட்க, —நீ அவர்களைநோக்கி, உங்கள்முன்னோர் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச்சேவித்து, அவர்களை நமஸ்காரஞ்செய்து, என்னைவிட்டு, என்கட்டளையைக்காத்துநடவாமல்போனார்கள்.—நீங்களோ, உங்கள் முன்னோரிலும் அதிக தீமைசெய்தீர்கள்; பாருங்கள், நீங்கள் எணக்குச்செவிகொடாதபடி உங்கள் துஷ்ட இருதயத்தின் சிந்தனைக்கேற்க நடந்துவருகிறீர்கள்.—

ஆதலால் நான் இத்தேசத்தினின்று உங்களை அகற்றி, நீங்களாவது உங்கள் பிதாக்களாவது அறியாத தேசத்துக்குத் தூரப்படுத்துவேன்; அங்கே நீங்கள் இரவும் பகலும் அந்நியதேவர்களைச் சேவிப்பீர்கள்; நான் உங்களுக்குத்தயைசெய்யமாட்டேனென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச்சொல்லு.

பாருங்கள், நான் அவர்கள்முன்னோருக்கு அளித்ததேசத்துக்கு அவர்களைத்திரும்பக்கொண்டு

வருவேன்; ஆதலால் இஸ்ரவேல் சந்தியாரை எகிப்து தேசத்தினின்று புறப்படப்பண்ணின யெகோவாவின் நித்தியத்துவத்தைக்கொண்டு ஆணையிடுகிறேனென்று சொல்லாமல்,—இஸ்ரவேல் சந்தியாரை வடதேசத்திலும், தாம் அவர்களைத் தூரப்படுத்தினதேசங்களிலும் நின்றபுறப்படப்பண்ணின யெகோவாவின் நித்தியத்துவத்தைக்கொண்டு ஆணையிடுகிறேனென்று சொல்லப்படுங்காலம் வருமென்பதையெகோவா சொல்லுகிறார்.

பாருங்கள், மீன்பிடிக்கிறவர்கள் அநேகரையெக அழைத்து அனுப்புவேன், இவர்கள் அவர்களை மீன்போலப்பிடிப்பார்கள்; பின்பு வேட்டைக்காரர் அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் ஒவ்வொருமலையிலும், ஒவ்வொரு குன்றிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள்.—அவர்களுடைய சகலவழிகளிலும் என் கண்களிருக்கின்றன: அவைகள் என் பார்வைக்கு மறைந்திருக்கவில்லை, அவர்களுடைய பாவமும் என் கண்ணுக்கு மறைந்திருக்கவில்லை.—அவர்கள் தங்கள் அரோசியமுள்ளகிரியையுகளின் தீமையினால் என் தேசத்தை அசுசிப்படுத்தினார்கள், அரோசிக்கப்பட்டதக்க அவர்கள் கிரியைகள் என்சந்தரமெங்கும் பரம்பியிருக்கின்றன, இதினிமித்தம் நான் அவர்களுடைய தீமைக்கும் பாவத்திற்கும் இருமடங்குபலன் அளிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்.—யெகோவாவே, என் பெலமே, என்கோட்டெயே, ஆபத்துக்காலத்தில் என் புகலிடமே, பூமியினெல்லுகளிலுள்ள தேசத்தார் உம்மிடத்தில் வந்து, எங்கள் முன்னோர்பலன் தராத இல்பொருளாகிய பொய்மைகளைச் சந்தரித்தார்கள், இது உண்மையென்பார்கள்.—மனுஷன் தனக்குத்தே உயவர்களை உண்டுண்ணலாகுமா; அவர்கள் தேவர்களல்லவே.—பாருங்கள், இந்தச்சமயத்திலே நான் உக அவர்களுக்குப் போதகம்பண்ணி, என் கையையும் என் பெலத்தையும் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யெகோவா வென்று அறிந்துகொள்வார்கள்.

ய௭. அதிகாரம்.

க. யூதேயர் சிறைப்படல்: டு. மனுஷனை எதிர்பார்ப்பதும் தேவனை எதிர்பார்ப்பதும் வித்தியாசமெனக்காட்டல்: கூ. தேவனை வஞ்சிக்கலாகாதெனக்காட்டல்: டெ. தேவன் மாத்திரம் டி. சிப்புச்செய்யக்கூடுமென்று தெரிவித்தல்: டி. நிந்தனையினிமித்தம் எரேமியா புலம்பல்: டக. ஓய்வுநாளே ஆசரிப்பது கடமையெனக்கூறல்.

யூதாவின் பாவம் இருப்பு எழுத்தாணியினாலும், கவச்சிரத்தின் துளியினாலும் எழுதப்பட்டிருக்கின்

(டு) எசேக். ௨௪. ய௭. ௨௨. ௨௬. (சு) லேவிய. ௧௮. ௨௫. உபா. ௧௪. ௨. ஏசா. ௨௨. ௨௨. (எ) எசேக். ௨௪. ய௭. ஓசி. ௬. ௪. உபா. ௨௬. ௧௪. யோபு. ௪. ௨. ௧௧. நீதி. ௧௧. ௬. ௭. (கூ) ஏசா. ௨௪. ௭. ௫. எசேக். ௨௬. ௧௧. ஓசி. ௨. ௧௧. வெளி. ௧௫. ௨௬. (ஃ) உபா. ௨௬. ௨௪. (யக) உபா. ௨௬. ௨௫. (யகூ) உபா. ௨௫. ௧௬. ௧௭. ௧௮. ௧௯. (யச) ஏசா. ௪௬. ௧௫. (யக) ஆமோ. ௪. ௨. அபகூ. ௧. ௧௫. (ய௭) யோபு. ௧௪. ௨. ௧. நீதி. ௫. ௨. ௧. (ய௮) ஏசா. ௪. ௨. ௧. எசேக். ௪. ௧. ௧. (யக) சங். ௧௫. ௨. ஏசா. ௪. ௧. ௧. (௨௧) ஏசா. ௧௭. ௧. ௧. கலா. ௪. ௧. ௧. (௨௨) யாத். ௧௫. ௧. ௧. ஆமோ. ௫. ௧. ௧. சங். ௧௫. ௧. ௧. (ய௭. அதி. ௧.) யோபு. ௧௬. ௨. ௧. நீதி. ௧. ௧. ௧. உ. கொரி. ௧. ௧. ௧.

மறு, அது இருதயபீடத்திலும் உங்கள் வேதிகைகளின் கொம்புகளிலும் பதிர்திருக்கின்றது;—
 உயர்ந்த குன்றுகளிலுள்ள பசுமையான விருட்சங்களுக்குள் அவர்கள் வேதிகளையும் அவர்கள் சோலைகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கிறார்கள்.—வெளியிலுள்ள என்மலையே, உன் எல்லையிலெங்குஞ் செய்யப்பட்ட பாவத்தினிமித்தம் நான் உன் விளைவையும், உன் சமஸ்தசெல்வத்தையும், உன் உயர்ந்தஸ்தானங்களையும் கொள்ளையாடப்படும்படி ஒப்பிப்பேன்.—நான் உன்களித்தசுதந்தரத்தை நீ விட்டுவிடுவாய்; நீ அறியாததேசத்தில் உன் சத்துருக்களிடத்திற் சேலிக்கும்படி செய்வேன்: நீங்கள் மூட்டின என் கொபாக்கினி என்றும் எரியும்.
 மனுஷனை நம்பி, மாயிசுத்தையே தனக்குப்புய பலமாகிக்கொண்டு, யெகோவாவை விட்டு நீங்கும் இருதயமுள்ளவன் சபிக்கப்பட்டவனென்று யெகோவா சொல்லுகிறார்.—நன்மை வந்தும் அவன் அதை அறியாமல் பாலைவனத்திலுள்ள எளிய பூண்டுக்கொப்பாவான்; வனந்தரத்தில் வறண்ட ஸ்தானங்களிலும், குடியில்லாத உவரிநிலத்திலும் தங்குவான்.—யெகோவாவை விசுவாசித்து, யெகோவா தன் நம்பிக்கையென்றிருக்கிற மனுஷனே வாழ்வுடையவன்.—
 இவன், நீர்க்கால்களின் அருகே நடப்பட்டு, நதியோரத்தில் வேரூன்றி, உஷ்டமும் வந்தும் அதை அறியாமல் பசுமையான இலையையுடையதாகி, மழையில்லாத வருஷத்திலும் பயமின்றி ஒழியாமல் கனிதரும் விருட்சத்தைப்போலிருப்பான்.
 இருதயமே எல்லாவற்றிலும் கபடமும் மகாசேடுமுள்ளது: அதை அறிபவன் யாவன்.—யெகோவாவாகிய நான் ஒவ்வொருவனுக்கும் அவனவன் வழிகளுக்கும், செய்கைகளின்களிகளுக்கும் தக்கதை அளிக்கும்பொருட்டு இருதயத்தை ஆராய்ந்து, உள்ளிந்திரியங்களைப்பரிசோதித்து வருகிறேன்.—அநியாயமாய்ச் செல்வத்தைக் கூட்டிவைக்கிறவன், மூட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காதிருக்கிற கௌதாரியைப்போலிருக்கிறான்; அவன்தன்பாதிவயதில் அதை விட்டித்தன் முடிவிலே மூடலாயிருப்பான்.
 ஆதிமுதல் மகிமையும், உன்னதமுமுள்ள சிங்காசனமே நம்முடைய பரிசுத்தஸ்தானம்.—இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே, உம்மைவிடிகிற யாவரும் இலச்சை அடைவார்கள், அவர்கள் சீவனுள்ள நீருற்றுகிய யெகோவாவை விட்டு நீங்கிப்படியால் உம்மைவிட்டு நீங்குகிறவர்களுடைய நாமம் பூதானியில் எழுதப்படும்.—யெகோவாவே, நீர் என்னைச் சொஸ்தப்படுத்தியருளும், அப்பொழுது சொஸ்த

மாவேன்; என்னை இரட்சியும், அதினால் இரட்சிக்கப்படுவேன்: நீரே என்னுதி.
 பாரும், அவர்கள் என்னை நோக்கி, யெகோவாவின் வாக்கெங்கே; அது இப்பொழுது வரட்டுமென்கிறார்கள்.—நானே உம்மைப்பின்பற்று யுகிறமேய்ப்பன், நான் தொழிலைவிடும்படி தீவரிக்கவுமில்லை: ஆபத்துநானே விரும்பவுமில்லை; நீர் அறிவீர்: என்வாயினின்று புறப்பட்டதெல்லாம் உமக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது.—நீர் எனக்குத்திகிலாயிராதிரும்: ஆபத்துக்காலத்தில் நீரே என்புகவிடம்.—என்னைத்தயாரப்படுத்தித் துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக, நான் வெட்கப்படவிடாதிரும்: அவர்கள் கலங்குவார்களாக, நான் கலங்கவிடாதிரும்: அவர்களுடைய ஆபத்துநானே வரப்பண்ணி, இருமடங்கு அவர்களை நாசப்படுத்தும்.
 யெகோவா என்னை நோக்கி, நீ போய், யூயுக்தாவின் இராசாக்கள் போய் வருகிற இந்தச்சனபுத்திரருடைய வாசலிலும், யெரூஷலேமின் எல்லாவாசல்களிலும் நின்று,—அவர்களை நோக்கி, இந்தவாசல்களிலே பிரவேசிக்கிற யூதாவின் இராசாக்களும், எல்லா யூதாவும், யெரூஷலேமி யார்கலருமாகிய நீங்கள் யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள்.—நீங்கள் ஓய்வுநாளில் சுகமைகளைச் சமர்த்து, அவைகளை யெரூஷலேமின் வாசல்களிலே கொண்டுவராமலும்,—ஓய்வுநாளில் உங்கள் வீடுகளினின்று சுகமையை வெளியே கொண்டுபோகாமலும், எந்தவேலையையுஞ்செய்யாமலும், நான் உங்கள் முன்னேருக்குக்கட்டளையிட்ட பிரகாரம் ஓய்வுநாளிப்பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி சாவதானாகாயிருங்கென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லென்றார்.—அவர்களோ கீழ்ப்படியாமலும், செவியைச் சுகசாயாமலும், உபதேசத்தைக்கொளாமலும், உட்கொள்ளாமலுமிருக்கும்படி தங்கள் கழுத்தைக்கடினப்படுத்தினார்கள்.—நீங்கள் ஓய்வுநாளில் இத்தகரத்தின் வாசல்களின் வழியாய்ச் சுகமையைக் கொண்டுவராமல், ஓய்வுநாளில் எந்தவேலையையுஞ்செய்யாதபடிக்கு அதைப்பரிசுத்தமாய் ஆசரிக்கச் சாக்கிரதையோடே எனக்கு அமைந்திருந்தால்,—தாவீதின் சிங்காசனத்தில் இராசாக்களும் பிரபுகளும் வீற்றிருந்து, இரதங்களின்மேலுங்குதிரைகளின்மேலும் ஏறுவார்கள், அவர்களும், அவர்களுடைய பிரபுகளும் யூதாசனங்களும், யெரூஷலேமியரும் இந்ததகரத்தின் வாசல்களிலே பிரவேசிப்பார்கள்: இந்ததகரம் என்றும் நிலைநிற்கும்.—சனங்கள் யூதாவின் நகரங்களில் உலும், யெரூஷலேமின் சுற்றுப்புறங்களிலுள்ள ஸ்தானங்களிலும், பேன்யாமீன் தேசத்திலும், சமபூமியிலும், மலைகளிலும், தென்றிசையிலும் நின்று,

(உ) நியா.க.எ. உ.நாளா.உச.யி. ஏசா.க.உ.க. (ரு) ஏசா.க.ய.க.உ. ஏசா.க.க.க. (சு) யோபு.உ.ய.யெ. உபா.உ.க.உ.க. (எ) சங்.உ.ய.உ. நீதி.ய.க.உ.ய. ஏசா.க.ய.யி. (அ) யோபு.அ.ய.க. சங்.க.க. (ய) க.சா.மு.ய.க.எ. க.நாளா.உ.அ.க. நீதி.யெ.க. ரோ.அ.உ.எ. வெளி.உ.உ.க. சங்.க.உ.ய.உ. ரோ.உ.ச. (ய) லுக்.ய.உ.உ.ய. (ய) சங்.எ.க.உ.எ. ஏசா.க.உ.அ. லூக்.ய.உ.ய. (ய) உபா.ய.உ.க. சங்.க.க.க. (ய) ஏசா.ரு.ய.க. ஏசேக்.ய.உ.உ.ஆ. மோ.ரு.யி. உ.பே.து.ரு.ச. (ய) சங்.க.ரு.ச. சங்.உ.ரு.உ. (உ) என்.யி.ரு.க.உ. நீதி.ய.க.ய.க. (உ) யாத்.உ.யி. ஏசேக்.உ.யி.உ. (உ) ச.க.எ.எ.

யெகோவாவின் ஆலயத்திலேதகனபலிகளையும், மற்றப்பலிகளையும், போசனபலிகளையும், தூபத்தையும், ஸ்தோத்திரபலிகளையும் கொண்டு உவருவார்கள்.—ஆனாலும் என்வாக்குக்கமையாமலும், ஒய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்காமலும், ஒய்வுநாளில் யெரூஷலேமின் வாசல்களின் வழியாய்ச் சுகமைகளைக் கொண்டுவந்தீர்களேயாகில் நான் யெரூஷலேமின் வாசல்களில் அக்கினியைக்கொளுத்துவேன்; அதுயெரூஷலேமின் அரமனைகளைப்படுத்திக்கும், அதுஅவிந்துபோகாதிருக்குமென்று யெகோவா சொல்லுகிறார்.

யெ. அதிகாரம்.

க. குயவனுடையசக்கரத்தை உவமித்தல்: ச. அதின் தாற்பரியமின்னதென்று தெரிவித்தல்: யக. யூதேயரின் கிரியைகளும் அவைகளின்பலனுமின்னதென்றுகாட்டல்: யெ. தன்னைக் கொல்லவகைதேபெவர்களைக்குறித்துப் பிரார்த்தித்தல்.

யெகோவாவினின்று எரேமியாவுக்குக் கிடைத்தவாக்கு, நீ எழுந்து, குயவன்விட்டுக்கு இறங்கிப்போ, அங்கே நான் உனக்கு என்வாக்குகளைத்தெரிவிப்பேனென்றுசொல்லிற்று.—அப்பொழுது நான் குயவன்விட்டுக்கு இறங்கிப்போனேன், பார், அவன்அங்கேசக்கரத்தால் ஒருவேலைசெய்துகொண்டிருந்தான்.—குயவன் செய்தமட்பந்திரம் அவன் கையிலே பழுதுபட்டுப்போனதினால், அவன் தன்இஷ்டப்படி அதைத்திரும்பச்செய்தான்.—அப்பொழுது யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,—இஸரவேல்வயிசத்தாரே, இந்நகருயவன் செய்தபிரகாரம் நான் உங்களை நடத்தக்கூடாதாவென்று யெகோவா சொல்லுகிறார். இஸரவேல்வயிசத்தாரே, களிமண் குயவன் கையிலெப்படியிருக்கிறதோ, நீங்கள் அப்படி என் கையிலிருக்கிறீர்கள், பாருங்கள்.—பிடுங்கவும், கீழேவிழுத்தவும், அழிக்கவும் நான் ஒருசாதியாரையாவது இராச்சியத்தையாவது குறித்துச்சொல்லுஞ்சமயத்தில்,—நான் சொல்லிய அந்தச்சாதியார்தங்கள் தீமையை விட்டுவிடவருவார்களாகில் நான் செய்யநினைத்த தீமையை வருவியாமலிரங்குவேன்.—கட்டவும் நாட்டவும் சாதியாரையாவது ஒரு இராச்சியத்தாரையாவது குறித்து நான் சொல்லுஞ்சமயத்தில்,—அவர்கள் என் வாக்குக்கமையாமல் என்பார்வையில் தீமைசெய்தால், நான் அருளிச்செய்யநினைத்த நன்மையைச் செய்யாமல் மனந்திரும்புவேனென்று சொல்லிற்று.

யக இப்பொழுது நீ யூதாசனங்களிடத்திலும், யெரூஷலேமியரிடத்திலும், பாருங்கள், நான் உங்களுக்கு விரோதமாய் ஒருநீங்கை ஏற்படுத்தி, உங்களுக்கு விரோதமான நினைவை நினைக்கிறேன்; ஆதலால் நீங்கள் உங்களுங்கள் தன்னெறியை விட்டுத்திரும்புங்கள், உங்களுங்கள் நெறிகளை

யுங்கிரியைகளை யுஞ்சீர்ப்படுத்துங்களென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லு.—அவர்களோ, நம்பிக்கையில்லை: நாங்கள் எங்க உடனெங்கள் ஆலோசனையின்படி நடப்போம், நாங்கள் எங்கள் எங்கள் தீமையான இருதயத்தின் சிந்தனைப்படி செய்வோமென்றார்கள்.—இஸரவேல்வெலென்னுங்கள் நிகைசெய்த மிகவும் பயங்கரமான காரியம்போல அந்நிய தேசத்தாருக்குள்ளே கேள்விப்பட்டதுண்டோவென்று இப்பொழுது கேட்டுப்பாருங்கள்.—ஒருவன் அந்தரவெளியிலுள்ள கண்மலையினிமித்தம் விபானேனின் உறைந்தமழையை விட்டுவிடவொரு; ஒருவன் தூரத்திலுள்ள சலத்தினிமித்தம் பாயுஞ்சீதளசலத்தை விட்டுவிடவொரு.—என்சனங்களோ என்னைமறப் புகுது மாயைகளுக்குத் தூபங்காட்டுகிறார்கள், செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களைப்பூருவபாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிடறப்பண்ணின.—வழிப்போக்கள் எவனும் பிரயிப்பயகடைந்து தன் தீலையைத்துலுக்க, அவர்கள் தங்கள் தேசத்தைப்பாழ்படுத்தி, இகழ்ச்சிக்குறிப்பாக்கினார்கள்.—கீழ்காற்றைப்போலச் சத்தருவுக்கு மெமுன்பாகநான் அவர்களைச்சிதறப்பண்ணுவேன்; அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் நான் அவர்களுக்கு நேர்முகமாயிராமல், பராமுடம் பண்ணுவெனென்று யெகோவா சொல்லுகிறார்.

அப்பொழுது அவர்கள், நாம் எரேமியாவுக்கு யெவிரோதமாக ஆலோசனைசெய்வோம்வாருங்கள்; ஆசாரியனிடத்திலே கட்டினையும், ஞானவானிடத்தில் ஆலோசனையும், தீர்க்கதரிசியிடத்திலே வாக்கும் ஒழிந்துபோவதில்லை. நாம் நம்முடைய நாவினால் அவனைத்தண்டிப்போம்வாருங்கள், அவனுடைய வாக்குகள்மேல் சிந்தனைவைக்கமாட்டோமென்றார்கள்.—யெகோவாவே, நீர் என்மேல் சிந்தனைவைத்து, என்னோடேவாக்குவாதஞ்செய்பவர்களுடைய வாக்கைக்கேளும்.—கண்மையுக்குப்பிரதியாகத்தீமையை அளிக்கலாகுமா; என் பிராணனுக்காக அவர்கள் குழிதோண்டினார்கள். உம்முடையகோபத்தை அவர்களுக்கு விலக்கும்படி உமக்குமுன் நின்று அவர்களுக்கு அனுகூலமாய்ப்பிரார்த்தனைசெய்தேன், அதை நினைத்தருளும்.—அவர்களுடைய பாலகரைப்பஞ்சுத்துக்கு ஒப்பியும், கட்டகத்தினால் அவர்களை அகற்றிவிடும்; அவர்கள் மனைவிகள் புத்திரவீனரும்விதவைகளுமாயிருப்பார்களாக, அவர்களுடைய புகுஷ்ருங் கொல்லப்படுவார்களாக; அவர்களுடையவாலிப்பயுத்தத்திலே கட்டகத்தினால் மடியக்கடவர்கள்.—நீர் அவர்கள்மேல் சமூதியில் சே உடனையை வருவிக்க, அவர்கள் வீடுகளினின்றும் அழுகையின்சத்தம் கேட்கப்படக்கடவது, என்னைப்பிடிக்கக்குழியைத்தோண்டின்கால்களுக்குக் கண்ணிகளைவைத்தார்கள்.—ஆனாலும் யெ உக

(உஎ) புல.ச.யக. ஆமோ.க.ச.எ. உ.இரா.உ.க.க.—(யெ. அதி. சு.) ஏசா.ச.க.க. ரோ.க.உ.ய.உ.க. ஏசா.க.ச.அ. (அ) எசே.யெ.உ.க. யோ.க.க.ய. (யக) உ.இரா.ய.எ.ய.க. (யக) க.கொரி.க.க. (யக) க.இரா.க.அ. புல.உ.ய.க. மீகா.க.ய.க. (யெ) லேவி.ய.ய. மல.உ.எ. யோவா.எ.ச.அ.ச.க.

கோவாவே, அவர்கள் என்னைக்கொலையெய்யும்படி எனக்குவிரோதமாச்செய்த ஆலோசனையெல்லாம் உமக்குத்தெரியும்; அவர்கள் அக்கிரமத்தை மன்னியாதிரும், அவர்களுடைய பாவத்தை உமதுபாவையினின்று தடையாதிரும், அவர்கள் உம்முடைய சமுதாயத்தில் கவிழ்க்கப்படுவார்களாக; உமதுகோபமுன்னசமயத்தில் இப்படியே அவர்களைநடத்தும்.

யக. அதிகாரம்.

க. மட்பாத்திரத்தையுடைத்து அழித்ததினால் பாவத்தினிமித்தம் யெரூஷலேம் நாசமடையுமென்று தெரிவித்தல்: யச. தொப்பேத்தில்தூக்குத்தெரிவித்த பின் யெகோவாவினாலயத்தில் அதைப்பிரசித்தப்படுத்தல்.

பின்பு யெகோவா, நீபோய், குயவனுடைய ஒருமட்பாத்திரத்தை எடுத்து, சனங்களிலும் ஆசாரியர்களிலும் முதியோர் சிலரைக் கூட்டிக்கொண்டு, —கிழக்குவாசலுக் கெதிர்ப்புறத்திலுள்ள இன்னோமின்புத்திரனுடைய தாழ்ந்த பூமிக்குப்புறப்பட்டுப்போய், நான் உனக்குத்தெரிவிக்கும்வாக்குகளைப்பிரசித்தப்படுத்து. —பூதாவின் இராசாக்களே, யெரூஷலேமியரே, நீங்கள் யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள்; பாருங்கள், கேட்பவர் யாவருடையசெவியும் அதிரும்படி நான் இந்தஸ்தானத்தின்மேல் தீமையை வருவிப்பேனென்று இலரவேலின் தேவனும், சேனாபதியுமாகிய யெகோவா சொல்லுகிறார். —அவர்கள் என்னைவிட்டு நீங்கினார்கள், இந்தஸ்தானத்தைப்பிராநீனமாக்கி, தாங்களும், தங்கள்முன்னோரும், பூதா இராசாக்களும் அறியாத அந்நியதேவர்களுக்கு இந்தஸ்தானத்திலே தூபங்கொடுத்து, குற்றமில்லாதவர்களுடைய இரத்தத்தினால் இந்தஸ்தானத்தை நிரப்பினார்கள். —அவர்கள் தங்கள் புத்திரரைப்பாகாலுக்குத்தகனபலிகளாக அக்கினியிலே தகிக்கும்படி, பாகாலுக்கு உயர்ந்த ஸ்தானங்களைக் கட்டினார்கள், இப்படி நான்கட்டினாயிடலில்லை, பேசுவதில்லை, திருவுளங்கொன்னவுமில்லை. —ஆதலால், பாருங்கள், இந்தஸ்தானம் தொப்பேத்தென்றும் இன்னோமின்புத்திரனுடைய தாழ்ந்த பூமியென்று பெயர்பெறாமல் சங்கரத்தின் தாழ்ந்த பூமியென்று பெயர்பெறுவ் காலம்வரும். —நான் இந்தஸ்தானத்தில், பூதேயரும் யெரூஷலேமியருமானவர்களின் ஆலோசனையை வெறுமையாக்குவேன்; அவர்கள் தங்கள் சத்துருக்களுக்குமுன் கட்டத்திலுளும், அவர்கள் பிராணனைக் கொலையெய்ய வகைகெடுகிறவர்களின் கையினுளும் விழப்பண்ணுவேன்; அவர்களுடைய பிணங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாக்கக்கொடுப்பேன். —நான் இந்த நகரத்தைப்பாழாக்கி, இகழ்ச்சிக்குறிப்பாக்கு

வேன்; வழிப்போக்கர்யாவரும் பிரயிப்படைந்து, அதின் வாதைகொல்லாவற்றினிமித்தமுஞ்சேறுவார்கள். —அவர்கள் சத்துருக்களும், அவர்கள் பிராணனைக்கொலையெய்யவகைகெடுகிறவர்களும் அவர்களை இறுகப்பிடிக்கும் முற்றிக்கையிலும், நெருக்கும் நெருக்கத்திலும், அவர்கள் தங்கள் புத்திரரின் மாமிசத்தையும், தங்கள் புத்திரிகளின் மாமிசத்தையும், அவனவன் தன்சினேகனுடைய மாமிசத்தையும் புசிக்கச் செய்வேனென்று இலரவேலின் தேவனும் சேனாபதியுமாகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லி, —உன்னோடேவந்த மனுஷருக்குமுன்பாக அந்தமட்பாத்திரத்தைத்தகர்த்து, —அவர்களை யகநோக்கி, குயவனுடைய மட்பாத்திரத்தைத்திரும்ப இசைக்கப்படாதபடி தகர்க்கிறதுபோல நான் இந்தச்சனங்கனையும் இந்தநகரத்தையும் தகர்ப்பேனென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்: அடக்கம்பண்ண இடங்கிடையாத அளவும் அவர்கள் தொப்பேத்தில் அடக்கம்பண்ணுவார்கள். —இவ்விதமாக நான் இந்தஸ்தானம் உடதுக்கும் இதில்குடியிருப்பவர்களுக்கு செய்வேன், இந்த நகரத்தைத் தொப்பேத்தைப் போலாக்குவேன். —எந்தவீடுகளின்மேல் ஆகாயத்தின் யகநட்சத்திரங்கொல்லாவற்றிற்குள் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை ஊற்றினார்களோ, அந்த எல்லாவீடுகளும், விசேஷமாக யெரூஷலேமின் வீடுகளும், பூதா இராசாக்களின் வீடுகளும், தொப்பேத்தின் ஸ்தானம் போல அசுசியாகுமென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச்சொல்லென்றார். —பின்பு எயசரேமியாயெகோவா தன்னைத்தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தொப்பேத்தினின்றவந்து, யெகோவாவின் ஆலயத்தின் பிரகாரத்தினின்றுகொண்டு சகலசனங்கனையும் நோக்கி, —பாருங்கள், என் வாக்குகளைச் சிந்தித்துக்கொள்ளுபடி, தங்கள் கழுத்துக்களைக்கடினப்படுத்தினாபடியினால் இந்தநகரத்தையும் இதைச்சேர்ந்த பட்டணங்களையும் குறித்துச்சொல்லிய தீமையெல்லாம் இவைகளின்மேல் வருவிப்பேனென்று, இலரவேலின் தேவனும் சேனாபதியுமாகிய யெகோவா சொல்லுகிறாரென்றான்.

உய. அதிகாரம்.

க. எரேமியாவை அடித்துச் சிறைச்சாலையில் அடைத்ததினிமித்தம் பஷ்கூரைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லல்: எ. எரேமியா புலம்பல்: யச. தேவனைத் துதித்தல்.

யெகோவாவின் வீட்டுக்குப்பிரதான அதிகாரியாகிய இம்மேரின் புத்திரன் பஷ்கூரென்னும் ஆசாரியன், எரேமியா இக்காரியங்களைத்தீர்க்கதரிசனமாச்சொல்லக்கேட்டபொழுது, —எரேமியா தீர்க்கதரிசியைப் பஷ்கூர் அடித்து, யெ

(யக. அதி. உ.) யோச. யெ. அ. உ. இரா. உ. க. ய. (க) க. சா. மு. க. ய. க. உ. இரா. உ. க. ய. க. (ச) உ. பா. உ. அ. உ. ய. ஏ. சா. க. ய. க. (இ) லே. வி. ய. அ. உ. க. (ச) யோச. யெ. அ. (எ) லே. வி. உ. க. ய. எ. உ. பா. உ. அ. உ. ய. (க) லே. வி. உ. க. உ. க. உ. பா. உ. அ. இ. க. ஏ. சா. க. உ. ய. பு. ல. ச. ய. (யக) ஏ. சா. க. ய. ய. ச. பு. ல. ச. உ. (யக) உ. இரா. உ. க. ய. ய. உ. செ. ப. க. ய. (யச) உ. ந. ஈ. உ. ய. க. — (உய. அதி. க.) க. ந. ஈ. உ. ச. ய. ச.

கோவாவின் ஆலயத்துக்குச் சமீபமாயுள்ள பேன்யாமீனின் உயர்ந்த வாசலில் தொழுப்பூட்டி டினான்.—மறுநாளில் பஷ்கூர் எரேமியாவைத் தொழுவினின்று விடுவித்தபொழுது, எரேமியா அவனை நோக்கி, 'யெ கோவா பஷ்கூரென்றல்ல, பயஞ் சூழ்ந்தோனென்றருத்தங்கொள்ளும் மாகோர் மிசாப்பிப்பென்னும்பெயர் உனக்கிட்டார்.—பார், நான் உன்னை உனக்கும், உன் சிநேகிதர் யாவருக்கும் பயங்கரமாகும்படி செய்வேன்: உன்கண்கள்காண அவர்கள்தங்கள் சத்துருக்களின் கட்கத்தினால்விழுவார்கள்: நான் யூதாசனங்கனெல்லாரையும்பாபேல் இராசாவின் கையில் ஒப்பிக்க அவன் அவர்களைச் சிறைபிடித்துப் கொலைக்குக் கொண்டொபேய்க் கட்கத்தினால் கொலைசெய்வான்.—இந்த நகரத்தின் பெல் முழுவதையும், இதின் எல்லாப்பிரயாசப்பலனையும் அருமையான திரவியங்கள்யாவையும், யூதாதேசத்து இராசாக்களின் எல்லாப்பொருளையும் அவர்கள் சத்துருக்கள்கையில் ஒப்பிப்பேன், இவர்கள் அவைகளைக்கொள்ளையிட்டுப்பாபேலுக்குக் கொண்டொபேவார்கள்.—பஷ்கூரே நீயும், உன் வீட்டில் வாசமாயிருக்கிற யாவருஞ் சிறைப்பட்டுப்போவீர்கள்: நீ பாபேலிற் பிரவேசித்து அங்கேசாவாய், நீயும், நீ கள்ளத்தீர்க்கதரிசனங்களைச் சொல்லக்கேட்ட உன் சிநேகிதர்யாவரும் அங்கே அடக்கம் பண்ணப்படுவீர்களென்று யெ கோவா சொல்லுகிறார்.

யெ கோவாவே, நீர் என்னைவவ, நான் ஏவப்பட்டேன்: என்னிலும் நீரேபலவான், என்னைமேற்கொண்டீர்: நான்தினமும் நிந்திக்கப்படுகிறேன், சகலரும் என்னைப் பரிசாசம் பண்ணுகிறார்கள்.—நான் பேசத்தொடங்கினது முதல் கூறினேன், கொடுமையென்றும் கொள்ளையென்றுஞ் சத்தமிட்டேன்; யெ கோவா வின் வாக்கு நாடோறும் எனக்கு நிந்தையு பரிசுசமுமாயிற்று.—இனி நான் அவரைக்குறித்து ஒன்றும்பிரசித்தப்படுத்தமாட்டேன், அவருடையநாமத்தில் இனி ஒருபொழுதும்பேசமாட்டேனென்றேன். ஆனாலும்அது என் எலும்புகளில் அடைபட்டெடரிசிற அக்கினிபோல என்னெஞ்சத்திலாயிற்று, நான்சகித்துச் சகித்துச்சொர்ந்துபோனேன், மவுனமாயிருக்க என் னால் கூடாமற்போயிற்று.

அநேகருடைய அவதூறுகளைக்கேட்டேன், சுற்றிலும் பயமுண்டு. கூறு, நாங்களுந் கூறுவோமென்றார்கள். என்னுடையதொழர்அனைவரும் என் விழுதலைக்காத்திருந்து, அவன் எத்தப்பட்டுணங்கவங்கடும், அப்பொழுது நாம் அவனைமேற்கொண்டு அவனிடத்தில் பழிவாங்குவோமென்கிறார்கள்.—யெ கோவா பயங்கரமானபராக்கிரமவீரனைப்போலஎன்றோடிருக்கிறார்: ஆதலால் என்னைத்துயரப்படுத்துகிறவர்கள்என்னைமேற்கொள்ளாமல்துடறிவிழுவார்

கள்: அவர்கள் அனுக்லம்பெறாமல் மிகவும் வெட்கப்படுவார்கள்: என்றும் மறவாத நித்திய இலச்சையடைவார்கள்.—நீதிமானையும் பரிசோதித்து, யெ உள்நிந்திரியங்களையும் இருதயத்தையும் ஆராய்ந்துபார்க்கிறசேனாபதியாகிய யெ கோவாவே, நீர் அவர்களுக்கு இடம் தண்டனையை நான்காணும்படிசெய்யும்: நான் என்காரியத்தை உமக்கே வெளிப்படுத்தினேன்.—நீங்கள் யெ கோவா யெவைக்குறித்துப் பாடுங்கள், யெ கோவாவைத்துதியுங்கள்: அவர்துஷ்டர்களுடையகையினின்றுதரித்திரனுடைய பிராணனைவிடுவித்தார்.

நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக: என்மாயிசாதா என்னைப்பரசவித்தினம் வாழ்த்தப்படாதிருப்பதாக.—உமக்கு ஒருமகன்பிறந்தானென்று யெ உள்பிதாவுக்கு நற்செய்தியைத்தெரிவித்து, அவனைமிகவுஞ்சந்தோஷப்படுத்தினமனுஷன் சபிக்கப்படக்கடவன்.—அந்தமனுஷன், யெ கோவாவா இரங்காமல் கவிழ்த்தநகரங்களைப்போலாகி, விடியற்காலத்தில் ஓலத்தையும், மத்தியானத்தில் ஆரவாரத்தையுந் கேட்கக்கடவன்.—என்மாதா யெ என்னைக்கருப்பத்தில்தரித்து, எப்பொழுதும் எனக்குப்பிரேதக்குழியாயிருக்கும்படி ஒருவன்கருப்பத்தில் என்னைக்கொலைசெய்யாமல் போனதென்ன.—நான் சஞ்சலத்தையும் துக்கத்தையும் யெ அனுபவிக்கும்படிக்கும், என் ஆயுள்நாள்களை இலச்சையோடே போக்கும்படிக்கும் கருப்பத்தினின்று புறப்பட்டதேது.

உக. அதிகாரம்.

க. சிதிகியா எரேமியாவிடத்தில் ஆனனுப்பல்: கூ. சனங்கன்படுந் துக்கமின்னதென்று முன்னுரைத்தல்: அ. சனங்கள் தங்களைக்கல்தேயுரையில் ஒப்பிக்கும்படி பிரார்த்தித்தல்: யக. இராசவயிசத்தாரைக்கண்டித்தல்.

பாபேலின் இராசாவாகிய நெபுகநெட்சர் எங்கனோடே யுத்தஞ்செய்கிறான்; அவன் எங்களை விட்டுப்போகுமென்று யெ கோவா தமது ஆச்சரியமான கிரியைகன்யாவற்றின்படிக்கும்எங்களுக்கு அனுக்கிரகஞ்செய்யும்பொருட்டு, நீர் எங்கன்நிமித்தம் யெ கோவாவைப் பிரார்த்திக்கவேண்டுமென்று சொல்லி,—சிதிகியா மல்சியாவின் புத்திரனாகிய பஷ்கூரையும், மாசெயாவென்னும் ஆசாரியனுடைய புத்திரனாகிய செப்பனியாவையும் எரேமியாவிடத்தில் அனுப்பினபொழுது, யெ கோவாவினின்று அவனுக்குக்கிடைத்தவாக்கின்படி,

எரேமியா அவர்களைநோக்கி, நீங்கள் சிதிகியாவினிடத்தில்,—பாருங்கள், உங்கள் மதில்களுக்குவெளியே உங்களை முற்றிக்கைசெய்தபாபேலின் இராசாவோடும் கல்தேயரோடும் யுத்தஞ்செய்யும்படி, நீங்கள் கைப்பற்றிய யுத்தஆயுதங்களைவிட்டுக்குவேன், அவர்களை இந்த நகரமத்தியில் ஏகமாய்க்கூட்டுவேன்.—நானே உங்கனோடே ஒங்கி

(க) சங்.கக.யக. (இ) உ.இரா.உ.ய.எ. (எ) புல.க.யச. (கூ) யோபு.க.உ.ய.அ.யக. அ.ப.ய.அ.இ. (ய) சங்.கக.யக. யோபு.யக.யக. ஊக்.யக.இக.இச. (யஉ) சங்.இச.எ. (யச) யோபு.க.உ. (யக) ஆதி.யக.உ.இ. (யஎ) யோபு.க.க.ய. (யஅ) யோபு.க.உ.உ. புல.க.க.—(உக.அதி.க.) உ.இரா.உ.இ.ய.அ. (உ) அதி.க.எ.க.எ. (ச) வசா.யக.ச. (இ) யாத்.க.க.

னகையினாலும் வலிமையானபுயத்தினாலுங்கோ
 பமும், குரோதமும், மகா உக்கிரமுமாகயுத்தம்
 பண்ணி, -இந்தநகரத்தில்தவசிக்கிறமனுஷரையும்
 மிருகங்களையும் சங்கரிப்பேன்: இவர்கள் மகா
 கொள்ளைநோயினால் மடிந்துபோவார்களென்று
 இலரவேலின் தேவனாகிய யெகோவா
 சொல்லுகிறாரென்பதைச் சொல்லுங்களென்று
 ன்.-பின்புநான் யூதாவின் இராசாவாகியசுதிசியா
 வையும், அவனுடைய பணிவிடைக்காரரையும்,
 சனங்களையும் இந்தநகரத்திலேகொள்ளைநோய்க்
 கும், கட்கத்துக்கும், பஞ்சத்துக்குந்தப்பியீந்திரு
 ப்பவர்களையும், பாபேவின் இராசாவாகியநெபுக
 த்நெட்சரின் கையிலும், இவர்கள் சத்துருக்களின்
 கையிலும், இவர்கள் பிராணனைவாங்க வகைதே
 கிறதவர்களின் கையிலும் ஒப்பிப்பேன்: அவன் அ
 வர்களைக்கட்கத்தின்வாயினாலேவெட்டுவான்; அவ்
 வன் மன்னிப்பதும், இரங்குவதும், தயைசெய்வ
 துமில்லையென்று யெகோவா சொல்லுகிறார்.
 மேலும் நீ இந்தச்சனங்களைநோக்கி, நான் உங்
 களுக்கு முன்னே சீவனின் வழியையும், மாணத்
 தின்வழியையும் வைக்கிறேன், பாருங்கள். -இந்த
 நகரத்திலே தங்குகிறவன் கட்கத்தினாலாகிலும்,
 பஞ்சத்தினாலாகிலும், கொள்ளை நோயினாலாகி
 லுஞ் சாவான்: உங்களை முற்றிக்கைசெய்கிற
 கல்தேயரிடத்தில் தன்னை ஒப்பிக்கிறவனே சீ
 விப்பான், அவன் பிராணன் அவனுக்குக் கொள்
 னைப்பொருளாகுமென்று யெகோவா சொல்
 லுகிறாரென்று சொல்லு. -நான் நன்மைக்காகவல்
 ல, தீமைக்காகவே இந்த நகரத்துக்கு விரோத
 மாய் என் முகத்தைவைத்தேன்: இதுபாபேல் இ
 ராசாவின் கையில் ஒப்பிக்கப்படும், அவன் அக்
 கினியினால் இதைத் தகிப்பானென்று யெகோ
 வா சொல்லுகிறார்.
 யூதா இராசாவின் வமிசத்தைக்குறித்து யெ
 கோவா சொல்லும் வாக்கைக்கேளுங்கள். -தா
 வீதின் வமிசத்தாரே, நீங்கள் விரைவிலே நியா
 யந்தீர்த்து, கொள்ளைக்காரன்கையினின்று கொள்
 னையாடப்பட்டவனை விடுவியங்கள், இவ்வா
 விட்டால் உங்கள் கிரியைகளின் தீமையினி
 மித்தம் என்னுடைய குரோதம் அக்கினிபோலப்
 புறப்பட்டு எரியும், ஒருவராலுந் தணிக்கக்கூ
 டாதென்று யெகோவா சொல்லுகிறார். -பன்
 எத்தில் வசிப்பவனே, சமபூமியிலுள்ள கன்மலை
 யே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யா
 வன், எங்கள் வாசஸ்தானங்களிற் பிரவேசிக்கி
 ரவன் யாவனென்று சொல்லுகிற உனக்கு நா
 நே விரோதியென்று யெகோவா சொல்லுகி
 ரார். -நான் உன்கிரியைகளின் பலனுக்கேற்ற
 உன்னைத்தண்டிப்பேன்: நான் அதின்வனத்திலே
 நெருப்பைக்கொளுத்துவேன், அது சுற்றிலுமுள்
 ள யாவையும் பட்சிக்குமென்று யெகோவா

சொல்லுகிறாரென்பதைச் சொல்லென்றார்.
 22. அதிகாரம்.
 கண்டனைபண்ணி மனந்திரும்பும்படிவவல்:யி.
 வல்லுமுக்குவருந் தண்டனையைக்காட்டல்:
 யூ. யோயாஈமுக்குவருந் தண்டனையைத்தெரி
 வித்தல்: உயி. கோனியாவின்மேல் வருந்தண்
 டனையை உணர்த்தல்.
 நீ யூதா இராசாவின்வீட்டிற்குப்போய், -தாவீக, உ
 தின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் யூதாவின் இ
 ராசாவே, நீயும், உன்பணிவிடைக்காரரும், இந்
 தவாசலிற் பிரவேசிக்குஞ்சனங்களும் யெகோ
 வாவின் வாக்கைக்கேளுங்கள். -நீங்கள் நியா
 யத்தீர்ப்புச்செய்து, நீதியைநடப்பித்து, கொள்
 னைக்காரன்கையினின்று கொள்ளையாடப்பட்ட
 வனைவிடுவியுங்கள்: பரதேசிக்கும், அநாதபிற்
 னைக்கும், விதவைக்கும் எந்த அநியாயத்தையும்
 உபத்திரவத்தையும் செய்யாதிருங்கள், இந்த எ
 தானத்திலேகுற்றமில்லாதவர்களுடைய இரத்தத்
 தைச்சிந்தாதிருங்கள். -நீங்கள் மெய்யாய் இந்த
 வாக்கின்படிசெய்வீர்களாகில், தாவீதின் சிங்கா
 சனத்தில் வீற்றிருக்கும் இராசாக்கள் இரதங்களி
 லும் குதிரைகளிலுமேறி, தங்கள் பணிவிடைக்
 காரரோடும் சனங்களோடும் இந்தவாசல்களின்
 வழியாய்ப்பிரவேசிப்பார்களென்று யெகோ
 வா சொல்லுகிறார். -நீங்கள் இந்தவாக்குகளுக்
 கு அமையாதிருந்தால், இந்தவீடு பாழாய்ப்போ
 மென்பதற்கு என்னைக்கொண்டே ஆணையிடுகி
 ரேனென்று யெகோவா சொல்லுகிறாரென்
 னும் இவ்வாக்கைச்சொல்லும்படி, யெகோவா
 சொல்லுகிறார். -யெகோவா யூதாவின் இராசா
 வுடையவீட்டைநோக்கி, நீ எனக்குக் கிலியாத்,
 விபானேனின் உச்சி, ஆளுமும், நான் உன்னை
 வனமும் குடியில்லாத பட்டணங்களும் போ
 லாக்குவேன். -உனக்குவிரோதமாய் ஆயுதம்பிடித்
 துநாசஞ்செய்கிறவர்களை ஆயத்தப்படுத்துவேன்:
 அவர்கள். உன் உத்தம ஏரல்விறுட்சங்களைச்சே
 தித்து அக்கினியிலிடுவார்கள். -பலதேசத்தாரும்
 இந்தநகரத்தின்வழியாய்ப்போய், யெகோவா
 எதினியித்தம் இந்தமகாநகரத்துக்கு இப்படிச்
 செய்தாரென்று ஒருவருக்கொருவர் சொல்லுவார்
 கள். -அப்பொழுது அவர்கள் உத்தரமாக, அவர்
 கள் தங்கள் தேவனாகிய யெகோவாவின்
 உடன்படிக்கையைத்தள்ளி, அந்நியதேவர்களுக்
 காராதனைசெய்து அவர்களைச் சேவித்தினியித்த
 மேயென்பார்களென்று சொல்லுகிறார்.
 மரித்தவனியித்தம் நீங்கள் அழுவேண்டாம்,
 அவனுக்காகப்பலம்பலும்வேண்டாம்: கொண்டு
 போகப்படுகிறவனியித்தம் மிகவும் அழுங்கள்:
 அவன் திரும்பிவந்து தன்சென்மதேசத்தை ஒரு
 பொழுதாங்காணமாட்டான். -தன் பிதாவாகிய
 யோஷியாவுக்குப்பின் அரசாண்டும், இவ்விடத்

(எ) அதி.கூ.யெ. உபா.உஅ.சக. உ.நாளா.கூ.யெ. (அ) உபா.கூ.யெ. (க) அதி.கூ.யெ.யெ. அதி.சக.இ. (ய) லேவி.யெ.யெ. ஆமோ.கூ.ச. (யெ) சக.எ.க. (யூ) எசேக்.யூ.அ. அதி.சக.ச. (யெ) நீதி.க.க.க. ஏசா.கூ.யெ.க. உ.நாளா.கூ.யெ. - (உ.உ. அதி. இ.) எபி.ச.யூ.யெ. (எ) ஏசா.கூ.உ.ச. (அ) உபா.உக.உச.உடு. க.இரா.கூ.அ.கூ. (க) உ.இரா.உ.உ.யெ. உ.நாளா.கூ.உ.க. (ய) உ.இரா.உ.உ.யெ. (யெ) உ.இரா.உ.கூ.கூ.

தினின்று புறப்பட்டும்போன யூதாவின் இராசா வான யோஷியாவின் புத்திரனாகிய வல்லுமைக் கட்டு குறித்து, -யெகோவா, அவன் இத்தேசத்தைக் காணாமல் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்ட இடத்திலேசாவான், இனி யங்கே திரும்பிவர மாட்டானென்று சொல்லுகிறார்.

௧௩ நான் என்னிமித்தம் விஸ்தாரமான வீட்டைக் கட்டி, அதிலேமேலறைகளை வகுப்பேடுபென்று சொல்லி, தனக்குப்பலகணிகளை ஆயத்தப்படுத்தி, ஏரஸ்மரத்திலே மச்சப்பரவி, சாதிலிங்க வரணம்பூசி, -அந்தியினாலே தன்வீட்டையும், அநியாயத்தினாலே தன் அறைகளையுக்கட்டி, தன் ஆயவான்செய்யும் வேலைக்குக் கூலிகொடாமலும், அவனுடைய பிரயாசத்துக்குப் பலனைத் தராமலுமிருக்கிறவனுக்கு ஆபத்துவரும். -நீ, ஏரஸ்மரத்தின் சித்திரவேலைகளுக்குள் உலாவுகிறபடியால் அரசாளுவாயா; உன்பிதாபோசனபானம்பண்ணி நீதிநியாயஞ்செய்துவந்தான், ௧௪ அப்பொழுது அவன் வாழ்வடைந்தான். -அவந்தரித்திரரும் திக்கற்றவருமாகிய இவர்களுடைய காரியத்தை நியாயம் விசாரித்தான்; அப்பொழுது அவனுக்குநன்மை: இது என்னை அறிகிற அறிவில்லவாவென்று யெகோவா சொல்லுகிறார். -உண்கண்களும் உன்மனமும்பொருளாசை, குற்றமில்லாதவர்களுடைய இரத்தத்தைச் சிந்துதல், உபத்திரவம், கொடுமைகளைச் செய்தலாகிய இவைகளின்மேலிருக்கின்றனவன்றி, வேறுபலம். -ஆதலால் யோஷியாவின் புத்திரனாகிய யோயாகீம் என்னும் யூதாவின் இராசாவைக்குறித்து, ஐயோ, என்சகோதரனே, ஐயோ, என்சகோதரியே என்று சொல்லி, அவர்கள் புலம்பமாட்டார்கள்; அவனைக்குறித்து, ஆ, ஆண்டவனே, ஆ, அவனுடையமகிமையே என்று சொல்லி, அவர்கள் புலம்பமாட்டார்கள். -ஒரு கழுதையை அடக்கம்பண்ணுகிறதுபோல அவனை யெரூஷலேமியின் வாசல்களுக்கு வெளிப்புறத்தில் இழுத்து எறிந்துவிடுவார்களென்று, யெகோவா சொல்லுகிறார்.

௨௪ நீ விபானோனின்மேலேறி அழு; பாஷானில் உரத்தசத்தமிடு, எல்லைகளினின்றும்புலம்பு: உன் உகநேசர் யாவருஞ்சேதிக்கப்பட்டார்கள். -நீ வாழ்வடைந்தகாலத்தில் நான் உன்னோடே பேசினேன்; நீயோ கேட்கமாட்டேனென்றும். உன் சிறுவயதுமுதல் என்வாக்குக்கமையாமலிருப்ப உஉது உன் பழக்கம். -காற்று உன்மேய்ப்பர் யாவரையும் மேய்க்கும், உன் நேசர் சிறைப்பட்டிப்போவார்கள்: அப்பொழுது நீ உன் தரோகமெல்லாவற்றினிமித்தமும் இலச்சையடைந்து உகலங்குவாயே. -விபானோனில் வாசமாயிருந்து, ஏரஸ்விருட்சங்களில் கூடுகட்டிக்கொண்டிருப்பவனே, பிரசவஸ்திரியின் வேதனைகன்போன்ற

வேதனை உன்மேல் வரும்பொழுது எவ்வளவு தாழ்ந்தருணத்தைக்காட்டுவாய். -யூதாவின் இராசாவான யோயாகீமின் புத்திரனாகிய கோனியா என்வலதுகையில் முத்திரைமோதிரமாயிருந்தாலும், நான் நித்தியரானால் அங்கிருந்தும் உன்னைப்பிடுங்குவேனென்று யெகோவா சொல்லுகிறார். -உன் பிராணனைவாங்கவகைதேடுகிற உடுவர்களுடையகையும், நீ பயப்படுகிறவர்களின் கையுமாகிய பாபேலின் இராசாவான நெபுகத் நெட்சரின் கையிலும், கல்தேயரின் கையிலும், உன்னை ஒப்பித்துவிடுவேன். -உன்னையும், உன்னைப்பெற்ற உன்மாதாவையும் தூக்கச்செம்மதே சமல்லாத அந்நியதேசத்திலே தூர்த்துவேன்; நீங்கள் அங்கே சாவீர்கள். -அவர்கள் தங்கன்தேசத்தேசத்துக்குத்திரும்பி வர மனோவாஞ்சையாயிருப்பார்கள், ஆனாலுத்திரும்பார்கள். -இந்தக்கோனியா உஅன்பவன் அவமதிக்கப்பட்ட தகர்ந்தலிக்கிரகமா, ஒருவரும் விரும்பாத பாத்திரமா; அவனும் அவன்வமிசத்தாரும் தங்களுக்குத்தெரியாத தேசத்திற்குத் தூர்த்தப்பட்டதேது. -ஆ, தேச உகமே, தேசமே, தேசமே, யெகோவாவின் வாக்கைக்கேள். -இந்தமனுஷன் பின்னையில்லாகூய்தவனும், தன் ஆயுள்நாள்களில் வாழ்வில்லாதவனுமென்று இவனைக்குறித்து எழுதுங்கள்: இவன் வமிசத்தான் எவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாதேசத்தில் இனி ஒருபொழுதும் அரசானமாட்டானென்று யெகோவா சொல்லுகிறார்.

௨௩. அதிகாரம்.

௧. மேய்ப்பருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லல்: ௨. சனங்களின் மேய்ப்பராகிய சிபிஸ்துவைக்குறித்துத் தீர்க்கதரிசனமுரைத்தல்: ௩. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லல்: ௪. சத்தியதீர்க்கதரிசிகளை நிந்திக்கிறவர்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனமுரைத்தல்.

ஐயோ, நான் மேய்ப்பிக்கும் ஆடுகளைக்கெடுத்தி, சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஆபத்துவருமென்று யெகோவா சொல்லுகிறார். -நீங்கள் என் ஆடுகளைச் சிதறடித்தீர்கள், அவைகளைத்தூர்த்திவிட்டீர்கள், அவைகளை விசாரிக்கவில்லையென்று இரைவேலின் தேவனாகிய யெகோவா தமதுசனங்களைமேய்க்கும்மேய்ப்பருக்கு விரோதமாகச் சொல்லுகிறார்: பாருங்கள், நானுங்கன்கிரியைகளின் தீமைக்கேற்க உங்களுக்குப்பலன் அளிப்பெனென்று யெகோவா சொல்லுகிறார். -நான் என் ஆடுகளில் மீந்திருப்பவைகளைத் தூர்த்திவிட்ட சகல தேசங்களினின்றும் ஏகமாய்க்கட்டி, அவைகளைத்திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பல்விப்பெரு

(௪௪)௨.இரா.௨௩.௧௩. லேவி.௧௩.௧௩. உபா.௨௪.௧௪.௧௩. மீகா.௧.௧. அபக.௨.௧.யா.௩.௧௪. (௧௩)௨.இரா.௨௩.௨௩. சங்.௨௨.௨. ஏசா.௧.௧. (௧௪)எசே.௧.௧. (௧௫)௧.இரா.௧.௧. (௧௬)௨.நானா.௧.௧. (௨௪)௧.நானா.௧.௧. உன். ௧.௧. ஆகா.௨.௨. (௨௬) ௨.இரா.௨௪.௧௩. ௨.நானா.௧.௧. (௨௭) சங்.௧.௧. ௧. ௧. (௨௮) உபா.௧.௨. ௧. ஏசா.௧.௨. மீகா.௧.௨. - (௨௯) அதி. ௧. (௩) அதி.௨.௨. ௨. எசே.௧.௧.௨. (௨) யாத்.௧.௧. (௧) எசே.௧.௧.௧. ௧. ௧.

சு கும்.—அவைகளைமேய்க்கும் மேய்ப்பர்களை அவைகள்மேல் ஏற்படுத்துவேன்: இனி அவைகள் பயப்படுவதாயில்லை, கலங்குவதாயில்லை, காணுமற்போவதாயில்லையென்று யெகோவா சொல்லுகிறார்.

ஊ பாருங்கள், தாலீதுக்கு நான் ஒரு நீதியுள்ளகிளையைத்தோற்றுவிக்கும்காலம்வருமென்று யெகோவா சொல்லுகிறார், ஒரு இராசா ஆளுகை செய்து அனுசூலம்பெற்று, பூமியிலே நியாயத்தையும்நீதியையும்நடப்பிப்பான்.—அவனுடையகாலத்திலே யூதாஇரட்சிப்புப்பெறுவான், இஸரவேல் விக்கினமின்றிவசிப்பான்: “யெகோவாவே நம்முடைய நீதி” என்னும் நாமம் அவனுக்கிடப்படும்.—பாருங்கள், இஸரவேல் சந்தியாரை எகிப்துதேசத்தினின்று புறப்படப்பண்ணின யெகோவாவின் நித்தியத்துவத்தைக் கொண்டென்றுசொல்லாமல்,—இஸரவேல் வமிசத்திலுள்ள சந்தியார் தங்கள் சுயதேசத்திலே வசிக்கும்படி வடதேசங்களிலும், நான் அவர்களைத்தூரத்திலிட்ட தேசங்களிலும்நின்று அவர்களைப்புறப்படுத்திநடத்தின யெகோவாவின் நித்தியத்துவத்தைக்கொண்டே என்றுசொல்லப்படுங்காலம் வருமென்று யெகோவா சொல்லுகிறார்.

க தீர்க்கதரிசிகளினிமித்தம் என்றருதயம் எனதுள்ளத்திலே நொறுங்கியிருக்கின்றது; என்எனும்புகளெல்லாங்குலுங்குகின்றன; யெகோவாவின் நிமித்தமும் அவருடையபரிசுத்தவாக்குகளினிமித்தமும் நான் வெறிகொண்ட மனுஷனைப்போலவும், திராட்சரசத்தினால் மயங்குண்ட ஒரு மனுஷனைப்போலவியிருக்கிறேன்.—தேசம்விபசாரரால் நிறைந்திருக்கின்றது; சாபத்தினிமித்தம் தேசம்புலம்புகின்றது; வனத்திலுள்ளமேய்ச்சல்கள் வாடுகின்றன, அவர்களுடைய மார்க்கர் தீமையுள்ளது, அவர்களுடைய வல்லமைநேர்மையல்ல.—தீர்க்கதரிசியும், ஆசாரியனும் முருட்டாட்டக்காரரானார்கள்; நான் என்வீட்டிலும் அவர்களுடைய தூர்க்கருமத்தைக்கண்டேனென்று யெகோவா சொல்லுகிறார்.—

ஊ இனிநிமித்தம் அவர்களுடைய வழி அவர்களுக்கு இருளில் சறுக்கலான வழிகளைப்போலிருக்கும்: அவர்கள் அகற்றப்பட்டுவிழுவார்கள். அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தில் நான் அவர்கள்மேல் தீமையை வருவிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்.—பாகாவின்நாமத்தில் தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸரவேலராகிய என்சனங்களைமோசப்படுத்தின ஷமாரியாவின் தீர்க்கதரிசிகளிடத்தில் மதியீனத்தை நான் கண்டேன்.—மேலும் பயங்கரமான தூர்க்கிரியையெருஷலேன் தீர்க்கதரிசிகளுக்குள்ளும் கண்

டேன்: அவர்கள் விபசாரஞ் செய்கிறார்கள், பொய்யராய்த்திரிகிறார்கள்: துஷ்டர்களில் ஒருவனுந்தன் தீமையைவிட்டுத்திரும்பாதபடிக்கு அவர்களுடைய கையை ஸ்திரப்படுத்தியிருக்கிறார்கள்: அவர்கள் எல்லாரும் கொமோராவைப்போலும், அதில் வசிப்பவர்கள் சோதோமைப்போலும் நமக்கிருக்கிறார்கள்.—ஆதலால் இந்தத்தீர்க்கதரிசிகளைக்குறித்துச் சேர்ப்பதாயாகிய யெகோவா, பாருங்கள், நான் அவர்களுக்கு எட்டியைப்புசிக்கவும், பித்துநீரைக்குடிக்கவும் கொடுப்பேன்: யெருஷலேமின் தீர்க்கதரிசிகளினின்று முழுத்தேசத்திலும் அவபத்தி பரம்பிவிட்டதென்கிறார்.—யெகோவாவின் வாயிலால், யசுதங்கள் சொந்த இருதயத்தோற்றத்தின்படி பேசி, உங்களிடத்தில் தீர்க்கதரிசனங்களைச்சொல்லுந்தீர்க்கதரிசிகளின்வாக்குகளைக்கேட்கவேண்டாம்: அவர்கள் உங்களை வஞ்சிக்கிறார்களென்று சேர்ப்பதாயாகிய யெகோவா சொல்லுகிறார்.—என்னை அவமானப்பண்ணுகிற யாவரிடம் யென்திலும், உங்களுக்குச் சமாதானமுண்டாவாமென்று யெகோவா சொல்லுகிறாரென்றும், தங்கள் தங்கள் மாறுபாடான இருதயசிந்தனைக்கேற்க நடக்கிற யாவரிடத்திலும், உங்களுக்குத்தீமை நேரிடாதென்றுஞ் சொல்லுகிறார்கள்.—யெகோவாவின் ஆலோசனையில் கூடநின்ற யெருஷலும், அவருடைய வாக்கைக்கேட்டறிந்தவன் யாவன்; அவருடைய வாக்குக்குச் செவிகொடுத்துக்கேட்டவன்யாவன்.—பாருங்கள், யெகோவாவின் கோபமாகிய குறைக்காற்றுப் புறப்படும், கொடிய குறைக்காற்றுத் துன்மார்க்கருடைய தலையின்மேல் கொடுமையாய்மோதும்.—யெகோவாதமது இருதயத்தின் அபிப்பிராயங்களை நிறைவேற்றி ஸ்திரப்படுத்தும்வரைக்கும் அவருடையகோபர் தணியாது: முடிவுநாள்களில் இதை நீங்கள் பிரத்தியட்சமாய் அறிவீர்கள்.—நான் உக அந்தத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை, ஆளுனும் அவர்கள் ஒழுமர்கள்: அவர்களுடனேநான் பேசவில்லை, ஆளுனும் அவர்கள் தீர்க்கதரிசனங்களைப்பேசினார்கள்.—அவர்கள் என்னுடைய ஆலோசனையின்படி நின்றார்களாகில், என்சனங்களுக்கு என்வாக்குகளைத்தொறிவித்து, அவர்களை அவர்கள் தீயவழியிலும், அவர்கள் செய்கைகளின்தீமையிலும்நின்று திருப்புவார்கள்.—நான் சமீபத்திலுள்ள தேவன் மாத்திரமோ, தூரத்திலுமுள்ள தேவன் லவாவென்று யெகோவா சொல்லுகிறார்.—யாவனுகிலும் தன்னை நான்காண்படி உசமறைவிடங்களில் ஒளித்திருக்கக்கூடாமாவென்று யெகோவா சொல்லுகிறார்; நான்வானத்திலும்பூமியிலுமெங்கும்வியாபித்திருக்கிறேன்எல்லவாவென்று யெகோவா சொல்லுகிறார்.—தீர்க்க

(ச) எசேக்.கூச.யூக., (ஊ) ஏசா.ச.உ. தானி.க.உச. சக.கூ.அ. யோவா.க.சஊ. சங்.எ.உ. ஏசா.கூ.எ. (சு) உபா.கூ.உ.சு. சக.யூ.யக. க.கொரி.க.கூய. (அ) ஏசா.ச.கூ.ஊ. (க) அபகூ.கூ.யக. (ஐ) ஒசி.ச.உ.கூ. (யக) செப்.கூ.ச. அதி.எ.கூய. எசேக்.அ.யக. (ஊ) சங்.கூ.சு. நீதி.ச.யக. (யக) ஏசா.கூ.யக. (யச) எசேக்.யக.உ. உபா.கூ.உ.கூ. ஏசா.க.கூ.ய. (யக) அதி.யச.யச. (யஎ) எசேக்.யகூ.ய. சக.ய.உ. மீகா.கூ.யக. (யஅ) யோபு.யூ.அ. க.கொரி.உ.யக. (உய) ஆதி.சக.க. (உச) சங்.நகூ.எ. ஆமோ.க.உ.க. க.இரா.அ.உ.எ.

கதரிசிகள், சொப்பனங்கண்டேன், சொப்பனங்
கண்டேனென்று என் பேரால் பொய்தீர்க்கதரிச
னங்களைச் சொல்லும் வாக்கைக்கேட்டேன்.-
உச பொய்தீர்க்கதரிசனங்களைச் சொல்லுந் தீர்க்கத
ரிசிகளுடைய இருதயத்தில் இது எதுவரைக்கும்
இருக்கும்; அவர்கள் தங்கள் இருதயகபடத்தைச்
உஎ சொல்லுகிற தீர்க்கதரிசிகளானார்கள்.-என்சனங்
களின்பிதாக்கள் பாகாலினியித்தம் என்நாமத்தை
மறந்ததுபோல, இவர்கள் தங்கள் தங்கள் அயல
வர்களுக்கு வசனிக் குந் தங்கள் தங்கள் சொப்ப
னங்களினால் என் நாமத்தை மறக்கப்பண்ணப்
பு பார்க்கிறார்கள்.-சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி
சொப்பனத்தைத் தெரிவிக்கக்கடவன்; என்வாக்
கைப்பெற்றவன் என்வாக்கையே உண்மையா
கப்பிரசித்தப்படுத்தக்கடவன். கோதுமைக்குப்
பதர்எம்மாத்திரமென்று யெகோவா சொல்லு
உக கிறார்.-என்வாக்கு அக்கினிபோலல்லவா; கன்
மலையை நொறுக்குஞ் சம்மட்டியைப்போலல்ல
கூயி வாடுவென்று யெகோவா சொல்லுகிறார்.-ஆத
லால், பாருங்கள், தங்கள் அயலானிடத்தினின்ற
என்வாக்கைக்களவெடுக்குந் தீர்க்கதரிசிகளுக்கு
கூக நான்விரோதியென்று யெகோவா சொல்லு
கிறார்.-பாருங்கள், தங்கள்நாலினால் இனிதாகப்
பேசி, அவர்சொல்லுகிறாரென்றுரைக்கிற தீர்க்க
தரிசிகளுக்கு நான்விரோதியாயிருக்கிறேனென்
கூஉறு யெகோவா சொல்லுகிறார்.-பாருங்கள்,
பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச்
சொல்லி, அவைகளைவிவரித்து, என்சனங்களைத்
தங்கள் அயல்களினாலும் வீம்பினாலும் மோசம்
போக்குகிறவர்களுக்கு நான்விரோதியாயிருக்கி
றேனென்று யெகோவா சொல்லுகிறார்; நான்
அவர்களை அனுப்பவுமில்லை, அவர்களுக்குக் கட்
டனை யிடவுமில்லை: அதினால் அவர்கள் இந்தச்
சனங்களுக்கு எந்தப்பலனையுந் தரமாட்டார்கள்
கூக நென்று யெகோவா சொல்லுகிறார்.
கூக யெகோவாவின் பாரமென்னவென்று
இந்தச்சனங்கனாகிலும், தீர்க்கதரிசியாகிலும், ஆ
சாரியானாகிலும் உன்னிடத்தில் உசாவும்பொழு
து, நீ அவர்களைநோக்கி, நான் உங்களைக்கைவி
டுவேனென்கிறதே பாரமென்று யெகோவா
கூச சொல்லுகிறாரென்பதைச் சொல்லு.-யெகோ
வாவின் பாரமென்று சொல்லும் எந்தத்தீர்க்கதரி
சியையாகிலும், ஆசாரியானையாகிலும், சனங்களை
யாகிலும் அவரவர் குடும்பத்துடனே தண்டிப்
கூடு பேன்.-நீங்கெல்லாரும் உங்களுங்கள் அயலா
னிடத்திலும் உங்களுங்கள் சகோதரிடத்திலும்
யெகோவா என்ன உத்தரந்தந்தார், யெகோ
வா என்னவாக்கைப்பேசினாரென்று சொல்லுங்
கூக கள்.-யெகோவாவின் பாரமென்று இனி
நீங்கள் சொல்லவேண்டாம்: ஒவ்வொருவருடைய
வாக்கும் அவரவருக்குப் பாரமாயிருக்கும்; எங்
கள் தேவனும் சேனாபதியுமாகிய யெகோ
வாவென்னும் நித்திய தேவனுடைய வாக்கு

களைப்புரட்டினீர்கள்.-நீ தீர்க்கதரிசியைநோக்கி
எகி, யெகோவா என்ன உத்தரந்தந்தார், யெ
கோவா என்னத்தைப்பேசினாரென்று சொல்
லு.-நீங்கள் யெகோவாவின் பாரமென்று கூடி
சொல்லுகையில், யெகோவாவின் பாரமென்
று சொல்லவேண்டாமென்பதைச் சொல்லி நா
னுங்களிடத்தில் அனுப்பியும், நீங்கள் யெகோ
வாவின் பாரமென்னுமிவ்வாக்கைச் சொல்லு
கிறபடியினால்,-நான் உங்களைமுழுமையும் மறந்
கூது, நான் உங்களுக்கும் உங்கன்பிதாக்களுக்கும்
அளித்த இந்த நகரத்தையும் உங்கனையும் விட்டு,
என் சமூகத்தினின்றும் தள்ளுவேன், பாருங்
கள்.-மறக்கப்படாத நித்தியநிந்தனையும், இசய
லச்சையையும் உங்கள்மேல்வருவிப்பேனென்று
யெகோவா சொல்லுகிறார்.

உச. அதிகாரம்.

உத்தமமும் அதமமுமான அத்திப்பழங்களினால்
சிறைப்பட்டவர்களின் சிலர் மீண்டெருவார்க
ளென்றும், சிலர் மீளாமல் சிதற அடிக்கப்படுவா
ர்களென்றும் திருநூட்டாந்தமாய்த் தெரிவித்தல்.
பாபேவின் இராசாவாகிய நெபுகத்தெர்சர், யோ
க யாகீமீன் புத்திரனாகிய யெகோனியவென்னும்
யூதாவின் இராசாவையும், யூதாவின் பிரபுகளை
யும், தச்சரையும், கம்மானரையும் யெருஷலேமி
னின்றும் பாபேலுக்குச் சிறைபிடித்துக்கொண்டு
போனபின்பு, யெகோவாவின் ஆலயத்தின்
முன்பாகவைக்கப்பட்ட இரண்டு கூடை அத்
திப்பழங்களை யெகோவா எனக்குக் காண்
பித்தார்.-அவைகளில் ஒரு கூடையிலே முதல்
உ முதல்பழக்கும் மிகவும் நல்ல அத்திப்பழங்களி
ருந்தன: மற்றக்கூடையில் புகிக்கத்தகாத கெட்
கூ டஅத்திப்பழங்களிருந்தன.-அப்பொழுது யெ
கோவா என்னேநோக்கி, எரேமியாவே, நீ எ
கூ தைக்காண்கிறாயென்று சொல்ல, நான், அத்திப்ப
ழங்களைக் காண்கிறேன்; அவையிற் சில
நல்ல அத்திப்பழங்கள், மிகவும் நல்லவைகள்;
கூ கெட்டவைகளோ, அதிககேடுள்ளவைகள், அதி
ககேடுள்ளவைகளாயிருப்பதினால் அவைகள் புகி
கூ க்கத்தகாதனவென்றேன்.
பின்னும் யெகோவாவின் வாக்குஎன்னி
சூ டத்தில்,-இவ்விடத்தினின்றும் சிறையாகக் கல்
கூ டு தேயதேசத்துக்கு நான் அனுப்பிய யூதேயசனங்
களை, அவர்களுடைய நன்மைக்காக இந்தநல்
ல அத்திப்பழங்களைப்போல அங்கிகரிப்பேன்.-
கூ அவர்களுக்கு நன்மை யுண்டாகும்பொருட்டு
கூ நான் அவர்கள்மேல் கட்டாட்சம்வைத்து, இந்தத்
தேசத்துக்குத் திரும்பிவரும்படிசெய்வேன்: அ
வர்களைக்கட்டுவேன், இடியேன்; அவர்களைநாட்
கூ டடுவேன், அவர்களைப்பிடுவேனென்.-நான் யெ
எ கோவாவென்று அவர்கள் அறியும்பொருட்டு,
அவர்களுக்கு இருதயத்தைக்கொடுப்பேன்: அ
வர்கள் தங்கள் பூரண இருதயத்தோடும் என்னிடத்
தில் திரும்புவார்கள்: அவர்கள் என்சனங்களா

(உஎ) ரியா.கூ.எ. (கூ) உபா.யு.உ.உ. (கூ) செப.கூ.ச. (கூ) மல்.க.க. (கூ) ஓசி.ச.சு.- (உச.அதி.க.) ஆமோ. எ.க.ச. உ.இரா.உச.யு.உ., (எ) உபா.கூ.சு. எசேச.ய.க.ய.க.

வார்கள், நான் அவர்கள் தேவனாவேனென்பதை இலரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லிற்று.

- அ) அதிக கேடுள்ளவைகளாயிருப்பதினால் புசிக்கத்தகாத அத்திப்பழங்களைப்போல், சிதிகியாவென்னும் யூதாவினிராசாவையும், அவனுடையபிரபுகளையும், இந்தத்தேசத்திலும் எகிப்துதேசத்திலும் வசிப்பவர்களாகிய யெரூஷலேமியரிஸ்மீந்திருப்பவர்களையும் ஆக்குவேன்.—அவர்கள் பூமியிலுள்ள சகல இராச்சியங்களிலுஞ் சேதத்தைஅடையவும், நான் அவர்களைத்தூரத்திலிடுகசகலஸ்தானங்களிலும் அவமானமும், பழமொழியும், நிந்தனையும், சாபமுமுள்ளவர்களாகவும் ஒப்பிப்பேன்.—அவர்களுக்கு அவர்கள் முன்னேருக்கும் நான் அளித்ததேசத்தில் அவர்கள் சேதிக்கப்படுமவரைக்கும் அவர்களுக்குவிரோதமாய்க்கட்கத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அனுப்புவேனென்று யெகோவா சொல்லுகிறாரே.

உடு. அதிகாரம்.

க. சனங்களின் குற்றத்தைக்குறித்து எரேமியாதீர்க்கதரிசனஞ்சொல்லல்: அ. அவர்கள் படுத்தண்டனை எழுபதுவருஷமட்டும் இருக்குமென்று தெரிவித்தல்: உட. அவர்கள் சத்துருக்களுக்கு வருந்தண்டனை யுமுன்னுரைத்தல்: டிடு. பல தேசத்தார் குரோதபாத்திரத்திற் குடிப்பார்களென்று எரேமியா தீர்க்கதரிசனஞ்சொல்லல்: கூச. மெய்ப்பார்நாசமடைதல்.

- யூதாவின் இராசாவாகிய யோஷியாவின் புத்திரன் யோயாகிம் அரசாண்ட நாலாம் வருஷத்துக்குச்சரியான, பாபேலின் இராசாவாகிய நெபுகத்தென்சர் அரசாண்ட முதலாம் வருஷத்தில், யூதாவின் சகலசனங்களையும் குறித்து வாக்கு எரேமியாவுக்குக்கிடைத்தது.—அதை எரேமியாவென்னுந்தீர்க்கதரிசி, யூதாவின் சகலசனங்களுக்கும், யெரூஷலேமியர் அனைவருக்கும் அறிவிக்கிற தற்காக அவர்களைநோக்கி,—யூதேயாவினிராசாவான ஆமோனின் புத்திரனாகிய யோஷியாவின் பதின்மூன்றாம் வருஷம் முதல் இன்றளவும், இருபத்துமூன்று வருஷமாக யெகோவாவின் வாக்கு எனக்குக்கிடைத்துவந்தது, நான் சாக்கிரதையோடே உங்களுக்குச்சொல்லிச் சொல்லிவந்தேன், நீங்களோ கேட்கவில்லை.—யெகோவா தம்முடைய சகல தாசாகிய தீர்க்கதரிசிகளையும் உங்களிடத்தில் சாக்கிரதையோடே அனுப்பியிருந்தார்; நீங்களோ சிந்திக்கவுமில்லை, கேட்கிறதற்கு உங்களைச் செவியைச் சாய்க்கவுமில்லை.—அவர்கள், நீங்களனைவரும் உங்கள் உங்கள்தீமையான வழிகளையும் உங்களுக்கள் செய்கைகளின் தீமையையும் விட்டுத்திரும்புங்கள், அப்பொழுது யெகோவா உங்களுக்கும்

உங்கள் முன்னேருக்கும் நித்தியசுதந்தரமாக அளித்ததேசத்தில் வசிப்பீர்களென்றார்கள்.—அந்நியதேவர்களைச் சேவிக்கவும், நமஸ்கரிக்கவும் அவர்களைப்பின்பற்றுகிறீர்கள், உங்கள் கையின் கிரியைகளினால் என்னைக் கோப்பபடுத்தாதிருங்கள்; அப்பொழுது நான் உங்களுக்கு ஒரு தீமையை யுஞ்செய்யேன்.—ஆனாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், உங்கள் கையின் கிரியையினால் உங்களுக்குக் கேட்டை வருவித்தீர்களென்று யெகோவா சொல்லுகிறாரென்றான்.

நீங்கள் என்வாக்குகளுக்குச் செவிகொடுக்கவில்லை; ஆதலால்,—பாருங்கன், வடக்கிலிருக்கிற சகலவமிசத்தாரையும், எந்தாரையும் பாபேலின் இராசாவாகிய நெபுகத்தென்சரையும் அழைத்து, இந்தத்தேசத்துக்கும், இதின்குடிகளுக்கும், சுற்றிலுமுள்ள சகலதேசத்தாருக்கும் விரோதமாய் அனுப்பி, இவர்களை முழுமையுஞ்சேதித்து, அற்புதமும், கிந்தையும், நெடுங்காலம் நாசமுமுள்ளவர்களாக்குவேனென்று யெகோவா சொல்லுகிறார்.—மகிழ்ச்சியின் சத்தமும், சந்தோஷத்தின் சத்தமும், மணவானனுடைய சத்தமும், மணவாட்டியின் சத்தமும், கிரிகைகளின் சத்தமும், நீபத்தினொளியும் அவர்களிடத்திலிருந்து நீங்கப்பண்ணுவேன்.—இந்தத்தேசமுழுவதும் பிரயிப்பையும் பாழமாய்க்கிடக்கும்; இந்தச்சாதியார் எழுபதுவருஷம் பாபேலினிராசாவிடத்தில் சேவிப்பார்களென்று சேபுபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

எழுபதுவருஷம் கிறேவேறினபின்பு, பாபேலின் இராசாவையும் அத்தேசத்தாரையும் அவர்கள் பாவத்தினியித்தந்தண்டிப்பேன், கல்தேயரிதேசம் என்றும் பாழாக்கும்படிசெய்யேன்.—எரேமியா சகலதேசத்தாருக்குத் தீர்க்கதரிசனமாகச் சொல்லியவைகளும், இந்தப்புத்தகத்தில் எழுதப்பட்ட சகலமும், நானிந்தத்தேசத்துக்கு விரோதமாகச் சொன்னவைகளாகிய என்வாக்குகளைல்லாம் அதிற் பலிக்கும்படிசெய்யவேன்.—அநேகதேசத்தாரும், பெரிய இராசாக்களும் அவர்களை அடிமைப்படுத்துவார்கள்: நான் அவர்களுடைய கிரியைகளின்படிக்கும் அவர்கள் கைகளின் கிரியைகளின்படிக்கும் பலனளிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்.

இலரவேலின் தேவனாகிய யெகோவா டிடுஎன்னைநோக்கி, என்கையிலுள்ள இந்தக்குரோதரசபாத்திரத்தைவாங்கு, நான் உன்னை அனுப்புகிற அந்தந்தத்தேசத்தார் யாவருங் குடிக்கும்படிசெய்ய.—அவர்களுக்குள்ளே நான் அனுப்புங்கட்கத்தினியித்தம் அவர்களுக்குடித்து, தன்னாடி, மயக்க்கடவர்களென்றார்.—நான் யெகோவாவின் கையினின்று பாத்திரத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்புகிற தேசத்தார் சகல

(க) உபா.உஅ.உடு.கௌ. சங்.சச.யெ.யச.—(உடு. அதி. ச.) அதி.எ.யெ.உடு. (டு) உ.இரா.யெ.யெ. யோனா.க.அ. (ஏ) உபா.கஉ.உக. (ய) ஏசா.உச.எ. எசேச.உக.யெ. ஒளி.உ.யக. வெளி.ய.அ.உக. பிர.யெ.ச. (யெ) உ.நானா.க.ச. உக.உஉ. எஸ்.ரூ.க.க. தானி.க.உ. உ.இரா.உச.க. ஏசா.யெ.யெ. (யடு) யோபு.உக.உய. சங்.எடு.அ. ஏசா.டுக.யெ. வெளி.யச.ய. (யசு) எசேச.உக.உச. நா.க.க.யக.

லையும், இன்றிருக்கிறபடி, பாழும், அற்புதமும், நிர்
 தனையும், சாபமுமுள்ளவர்களாயிருக்கும் வண்
 ணம் நான் யெரூஷலேமுக்கும், யூதாபட்டணங்
 களுக்கும், அவைகளின் இராசாக்களுக்கும், பிர
 லுக் புகளுக்கும், எகிப்தின் இராசாவாகிய பார்வோ
 னுக்கும், அவன் பணிவிடைக்காரருக்கும், பிரபு
 களுக்கும், அவனுடைய எல்லாச் சனங்களுக்
 கும், கலப்பானசனங்களையாவருக்கும், ஊத்சுதே
 சத்தின்சகலஇராசாக்களுக்கும், பெலிஸ்தியரின்
 தேசத்தின் சகல இராசாக்களுக்கும், அஷ்கிலோ
 னுக்கும், காசாவுக்கும், எக்ரோனுக்கும், அஷ்
 உசு தேரத்தில் மீந்திருப்பவர்களுக்கும், —எதோமுக்
 கும், மோவாபுக்கும், அம்மோன்புத்திரருக்கும், —
 உத்தியின்சகலஇராசாக்களுக்கும், சீதோனின் இ
 ராசாக்கள் சகலருக்கும், சமுத்திரநீர்த்திலுள்ள
 உசு தேசத்து இராசாக்களுக்கும், —தேதானுக்கும், தே
 மாவக்கும், பூசின்கடையெல்லைகளிலுள்ள அனை
 உசு வருக்கும், —அரபியாவின் சகல இராசாக்களுக்
 கும், வனத்திலே வசிக்குங் கலப்பான சனங்க
 டுகளின் இராசாக்களையவருக்கும், —சுமீரியின் எல்
 லாஇராசாக்களுக்கும், எலாமியின் இராசாக்களைய
 வருக்கும், மேதியவின்சகலஇராசாக்களுக்கும், —
 உசு வடக்கிலே தூரத்திலுஞ் சமீபத்திலும் வெவ்வே
 ராயிருக்கிற சகல இராசாக்களுக்கும், பூமியின்
 முகத்திலுள்ளபூலோகஇராசீசியங்கடெல்லாவற்
 திற்கும் குடிக்குப்புகொடுத்தேன்: இவர்களுக்
 குப்பின்புஷேஷாக்கின் இராசாகுடிப்பானென்
 டெரார்.—ஈ அவர்களைநோக்கி, நீங்கள் குடித்து, வெ
 றிகொண்டு, வாந்திபண்ணி, நான்உங்களுக்குள்
 அனுப்புங்கட்கத்தினால் விழுவிர்கள்; இனி ஒரு
 பொழுதும் எழுந்திருக்கமாட்டீர்களென்று இஸ்
 ரவேலின் தேவனும் சேனாபதியுமாகிய யெ
 கோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லு.—
 உசு அவர்கள் குடிக்கிறதற்கு உண்பதையினின்று பாத்
 திரத்தைவாங்காமல் மறுப்பார்களாகில், ஈ அவர்க
 ளைநோக்கி, நீங்கள் குடிக்கவேண்டுமென்று
 சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிற
 உசு ரென்பதைச் சொல்லு.—கேளுங்கள், என் நாமந்
 தரிக்கப்பட்ட இந்த நகரத்தின்மேல் நான்நீமை
 வருவிக்கத் தொடங்குகிறேன், நீங்கள் சற்றுந்
 தண்டனைபெறும்போவீர்களா; நீங்கள் தண்ட
 னைபெறாமல்போகமாட்டீர்களே: பூலோகத்தார்
 அனைவர் மேலும் நான் கட்டத்தை வரும்படி அ
 னுக்கிறேனென்று சேனாபதியாகிய யெகோ
 வா சொல்லுகிறார்.—ஈ அவர்களைநோக்கி, யெ
 கோவா உயரத்தினின்று கருச்சிப்பார், தமது
 பரிசுத்தஸ்தானத்தினின்று சத்தமிடுவார்; அவர்
 தமது இளைப்பாறும் ஸ்தானத்தின்மேல் மிகவும்
 முழங்குவார்; பூலோகத்தார் யாவருக்கும் விரோ
 தமாய்த்திராட்ச ஆலையை மிதிக்கிறவர்களைப்

போல ஆரவாரம்பண்ணுவாரென்று சொல்லி அ
 வர்களுக்குவிரோதமாய் இந்தத்தீர்க்கதரிசனவாக்க
 கியங்களெல்லாவற்றையுஞ் சொல்லென்றார்.—
 சருவதேசத்தாரோடும் யெகோவாவின் வசு
 முக்கு இருக்கிறபடியினால் ஆரவாரம்பூமியின் எல்
 லைபரியந்தம்பரம்பியிருக்கின்றது; அவர் மாமி
 சமுள்ள யாவரோடும் வழக்காவார்; அவர்
 துன்மார்க்கரைக் கட்சத்துக்கு ஒப்பிப்பாரென்று
 யெகோவா சொல்லுகிறார்.—கேளுங்கள், தே
 சத்துக்குத்தேசநீமைபரம்பும், பூமியின் எல்லை
 களினின்று மகாசூறைக்காற்றுவீசும்.—அக்காலத்
 திலே யெகோவாவின் இலே கொலையுண்ட
 வர்கள் பூமியின் ஒரு எல்லைதொடங்கி மற்ற
 எல்லைவரைக்குங்கிடப்பார்கள்: அவர்கள் புலம்
 பப்படாமலும், சேர்க்கப்படாமலும், அடக்கம்
 பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாயிருப்
 பார்கள்.

மேய்ப்பரே, நீங்கள் அலறி அழுங்கள்; மந்தை
 யின் தலைவர்களே, நீங்கள் சாம்பலில் புரளுங்
 கள்: கொல்லப்படவும் சிதற அடிக்கப்படவுந்தக்
 கஉங்கள் நான்கள் சமீபத்துவந்தன, நீங்கள் அரு
 மையானபாத்திரம்போல் விழுவிர்கள்.—மேய்ப்
 கூடுபர் ஒடுவதற்கும், மந்தையின் தலைவர்கள் தப்புவ
 தற்கும் வழியில்லை.—தங்கள்மேய்ச்சலையெடுக்க
 வா சேதித்தபடியினால் மேய்ப்பர் அழுஞ்சுத்த
 மும், மந்தையின் தலைவர்கள் அலறுஞ்சுத்தமும்
 கேட்கின்றன.—யெகோவாவின் உக்கி
 கூவரகோபத்தினால் சமாதானமுள்ள வாசஸ்தானங்
 கள் நாசமாயின.—அவர் பதிவிருந்துபறப்படுஞ்
 சிங்கத்தைப்போலிருப்பார்: உபத்திரவப்படுத்து
 கிறவனுடைய உக்கிரத்தினாலும், மூளுங்கோபத்
 தினாலும், அவர்களுடைய தேசம்வசிப்பாரில்லா
 மல்பாழாய்ப்போயிற்று.

உசு. அதிகாரம்.

க. யெரூஷலேமுக்கு விரோதமாய் எரேமியா
 தீர்க்கதரிசனஞ் சொல்லல்: எ. அதினிமித்தம்
 ஆசாரியரும் சனங்களும் எரேமியாவைப்பிடித்
 தல், எரேமியா உத்தரஞ்சொல்லல்: லசு. அதி
 பதிகள் மீகா ஊரியா என்பவர்களின் சங்கதிக
 ளைச்சார்ந்துபேசி எரேமியாவை விடுவித்தல்.

யூதாவின் இராசாவாகிய யோஷியாவின் புத்திர
 னான யோயாகீமியின் இராசரிக ஆரம்பத்தில் கி
 டைத்த யெகோவாவின் இவ்வாக்கானது, —
 யெகோவாவின் ஆலயத்தின் பிரகாரத்தி
 டெனினன்று, யெகோவாவின் ஆலயத்தில் ஆரா
 தனைசெய்யும்படி வருகிற யூதா நகரத்தார் அனை
 வரையும் நோக்கி, அவர்களிடத்தில் சொல்லும்
 படி நான் உனக்குக்கட்டினாயிடும் சகலவாக்கு
 களையுஞ்சொல்லு; ஒருவாக்கையாகிலும் குறைக்
 கப்படாதென்று யெகோவா சொல்லுகிறார்.—

(உய) யோபு.க.க. ஏசா.உய.க. (உச) உ.நானா.க.ய.ச. ஏசேசு.கூ.டு. (உஎ) அபகூ.உ.ய.க. ஏசா.ககூ.க. (உக)
 நீதி.ய.க.க. ஏசேசு.க.க. ஒப.ய.சு. லூக்.உ.கூ.க. க.பேதுரு.ச.ய.எ. தானி.கூ.ய.அ.ய.க. ஏசேசு.கூ.ய.உ.க. (கூ) ஏசா.
 ச.உ.ய.க. யோவே.கூ.ய.க. ஆமோ.க.உ. சங்.ய.க.ச. க.இரா.கூ.கூ. சங்.நாகூ.உ.ய.ச. ஏசா.ய.க.க. (கூ) ஒசி.ச.க. மீகா.
 க.உ. ஏசா.ககூ.ய.க. யோவே.கூ.உ. (கூ) ஏசா.ககூ.ய.க. சங்.எகூ.கூ. வெளி.ய.க.க. (கூ) ஆமோ.உ.ய.ச. (கூ)
 சங்.எகூ.உ.—(உசு. அதி. உ.) ஏசேசு.கூ.ய. மத்.உ.அ.உ.ய. அப்.உ.ய.உ.க.

க அவர்களையாவரும் கேட்டுச் சிந்தித்து, தங்கள் தங்கள் தீமையுள்ள வழியை விட்டுத் திரும்புவார்களெய்யாகில் அவர்கள் கிரியைகளின் தீமையினிமித்தம் நான் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீமையைச் செய்யாமல் இரங்குவேன்.—நீ அவர்களை நோக்கி, நான் அதிகசாகக் கிரதையோடே உங்களிடத்தில் அனுப்பியும், நீங்கள் கேளாமலிருக்கிற என் தாசராகிய தீர்க்கதரிசிகளின் வாக்குகளுக்குச் செவ்வகொடாமலும்,—நீங்கள் எனக்குச் செவ்வகொடுத்து நான் உங்களுக்கு முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தின்படி நடவாமலும் இருந்தால்,—நாளிந்த ஆலயத்தை ஐலோவைப்போலாக்குவேன், பூமியிலுள்ள எல்லாத் தேசத்தாருக்கும் இந்நகரத்தைச் சாபமாக்குவேனென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லச் சொல்லிற்று.—இவ்வாக்குகளை ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், எல்லாச் சனங்களும் எரேமியாயெகோவாவினாலயத்திற் சொல்லக் கேட்டார்கள்.

அ சகல சனங்களுக்குஞ் சொல்லும்படி யெகோவா தனக்குக்கட்டையிட்ட யாவற்றையும் எரேமியா சொல்லிமுடித்தபொழுது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகலசனங்களும் அவனைப்பிடித்து, நீ கொல்லப்படவேண்டுமென்றார்கள்.—இந்த ஆலயம் ஐலோவைப்போலாகுமென்றும், இந்த நகரம் வசிப்பாரில்லாமல் பாழாய்ப்போமென்றும் நீ யெகோவாவின்பேரால் தீர்க்கதரிசனங்கள் சொல்வதே தென்றார்கள்; யெகோவாவினாலயத்தில் எரேமியாவுக்கு விரோதமாகச் சனங்களெல்லாரும் ஏகமாய்க் கூட்டினார்கள்.

ஆ யூதாவின் பிரபுகள் இவைகளைக் கேட்டு, இராசாவீட்டிலிருந்து யெகோவாவினாலயத்தைக் குவந்து, யெகோவாவினாலயத்தின் புக பிரவேசஸ்தானத்தில் உட்கார்ந்தார்கள்.—அப்பொழுது ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், பிரபுகளையும் சகல சனங்களையும் நோக்கி, இந்த மனுஷன் மரணத்துக்குப்பாத்திரன்; இந்த நகரத்துக்கு விரோதமாய் இவன் சொல்லியவாக்கியம் உங்கள் செவிக் கேற்றியென்றார்கள்.

ஆ அப்பொழுது எரேமியா சகல பிரபுகளையும் சகல சனங்களையும் நோக்கி, நீங்கள் கேட்ட எல்லாவாக்குகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லும்படி யெகோவா என்னை அனுப்பினாரா?—ஆதலால் நீங்கள் இப்பொழுது உங்களுங்கள் வழிகளையும் கிரியைகளையுஞ் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய யெகோவாவின வாக்குக்கு அமைந்து நடவங்கள்; அப்படியானால் யெகோவா இரங்கி உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய தீமையைச் செய்யாமல் விடுவார்.—பாரங்களை, நான் உங்கள்கையிலிருக்கிறேன்:

உங்கள் பார்வைக்கு நன்மையும் செவ்வையுமாயிருக்கிறதெதுவோ அதையே எனக்குச் செய்யுங்கள்.—ஆகிலும் நீங்கள் என்னைக் கொலைசெய்தால் யெகோவாவுக்கும், இந்த நகரத்தின்மேலும், இங்கிவசிப்பவர்களுக்கும் இரத்தத்தை வரவிப்பீர்களேயென்று நிச்சயமாய் அறிந்துகொள்ளுங்கள்: யெகோவாவுக்கு களெல்லாம் உங்கள் செவிக் கேறும்படி சொல்லும்பொருட்டு, யெகோவா என்னை உங்களிடத்தில் அனுப்பினாரென்றான்.

அப்பொழுது பிரபுகளும், சகல சனங்களும் ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி, இந்த மனுஷன் மரணத்தண்டனைக்குப்பாத்திரன்: நம்முடைய தேவனாகிய யெகோவாவின நாமத்தைக் கொண்டே இவன் எங்களிடத்தில் பேசினென்றார்கள்.—அப்படித் தேசத்தின் முயற்சியோரிற் சிலர் எழுந்து, சனசங்கத்தாரனைவரையும் நோக்கி,—யூதாவின் இராசாவாகிய இஸ்கியா யூ அரசாண்டகாலத்தில், மோரஷத்தியனாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல சனங்களுக்கும், சீயோன் வயல் வெளியைப்போல உழப்படும், யெரூஷலேம் மண்மேடுகளாய்ப்போம், இந்த ஆலயத்தின்மேல், வனத்திலுள்ள உயர்ந்த தானங்களைப்போலாகுமென்று சேருபதியாகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லி,—யூதாவின் இராசாவாகிய இஸ்கியாவும், யூதையர்காவரும் அவனைக் கொன்றார்களா, இவன் யெகோவாவுக்குப் பயப்படவில்லையா, யெகோவாவின முகத்தைப் பார்த்துப் பிரார்த்திக்கவில்லையா, யெகோவா இரங்கி அவர்களுக்கு விரோதமாகச் சொல்லிய தீமையைச் செய்யாமல் விடவில்லையா; நம்மேல் நாமோ மகாதீமையை வரவிப்போம்.—கீரியாத் எயாரீம் நகரத் தில் வழியாய் வின் புத்திரனாகிய ஊரியாவென்னும் ஒரு மனுஷனும், எரேமியாவின சகலவாக்குகளின் படிக்கும், இந்த நகரத்துக்கும் இந்தத் தேசத்துக்கும் விரோதமாய் யெகோவாவின நாமத்தைக் கொண்டு தீர்க்கதரிசனஞ் சொன்னான்.—போயாகீம் இராசாவும், அவனுடைய சகல பராக் கிரமவீரரும், சகல பிரபுகளும் அவனுடைய வாக்குகளைக் கேட்டபொழுது, இராசா அவனைக் கொலைசெய்ய வகைதேடினான்: அதை ஊரியாகீம் பெய்யந்து எகிப்துக்கோடிப்போனான்.—அதி உருவையோயாகீம் இராசா அக்கோரின புத்திரனாகிய எஸ்னாஷனையும் சில சனங்களையும் எகிப்துக்கு அனுப்பி,—இவர்கள் ஊரியாவை எகிப்து கனின்று கூட்டிவந்து, யோயாகீம் இராசாவிடத்தில் சேர்ப்பண்ணினார்கள்; அவன் கட்டகத்தினால் இவனைக் கொலைசெய்து, சாதாரண சனங்களின் மரித்தோர்ஸ்தானத்தில் இவன் சவத்தை எறிந்து விட்டானென்றார்கள்.—கொலை செய்யச் சனம் உசுகளின் கையிலே எரேமியாவை ஒப்பியாதபடி ஷா

(க) யோனா.க.அ.க. (ஆ) லேவி.உசு.யசு. உபா.உய.யெ. (ச) க.சா.மு.ச.ய.யெ. சங்.எயு.சுய. ஏசா.சு.யெ. (யெ) அப்.இ.க.சு. (யா) மீகா.க.க. மீகா.க.யெ. (யெ) உ.நாளா.க.உ.உசு. யாத்.க.உ.யசு. உ.சா.மு.உசு.யெ. அப்.இ.க.க. (உச) உ.இரா.உ.உ.யெ.யசு. அதி.க.க.யசு.

பானுடையபுத்திரனாகிய அகீகாம் அவனுக்குச் சகாயஞ்செய்தான்.

௨௭. அதிகாரம்.

௧. நுகத்தின் திஷ்டாந்தத்தினால் யூதேயர்கிறையில் அகப்படுவார்களென்று தெரிவித்தல். சிசுகியா அதற்கமையும்படிவேண்டல்: யசு. ஆசாரியரிடத்தில் தீர்க்கதரிசனங்களைச் சொல்லல்: யசு. எஞ்சிய பாத்திரங்கள் பாபேலுக்குக் கொண்டுபோகப்படுமென்றுமுன்னுரைத்தல்.

யோஷியாவின் புத்திரனும் யூதாவின் இராசாவுமாகிய யெயாகீயின் இராசரிக ஆரம்பத்தில், எரேமியாவைக்குக்கிடத்த யெ கோவாவின்

௨ வாக்ரு:—யெ கோவா என்னுடனே, நீ கய
 ௩ வர்களையும் நுகங்கனையுமுண்டாக்கி உன் கழுத்தி
 ௪ விட்டுக்கொண்டு, —அவைகளை யெருஷலேமி
 ௫ லே யூதாவின் இராசாவாகிய சிசுகியாவிடத்தில்
 ௬ வருந்துதற்கள் கையில், ஏதோயின் இராசாவுக்
 ௭ கும், மோவாபின் இராசாவுக்கும், அம்மோனிய
 ௮ ரின் இராசாவுக்கும், தீறுவின் இராசாவுக்கும், சீ
 ௯ தோனின் இராசாவுக்குக்கொடுத்து, —அவர்கள்
 ௧௦ தங்கள் எசமானரிடத்தில், இஸரவேலின் தே
 ௧௧ வனுஞ் சேனபதியுமாகிய யெ கோவா, —
 ௧௨ நான், என் மகாபார்க்கிரமத்தினால் ஒங்கிய
 ௧௩ புயத்தினாலும் பூமியையும் பூமியில் வசிக்கிற
 ௧௪ மனுஷனையும் மிருகசேவன்களையுஞ் சிருஷ்டித்
 ௧௫ து, என் பார்வைக்குப் பிரியமானவனுக்குக்கொ
 ௧௬ டுத்தேன்.—இப்பொழுது நான் இந்தத் தேசங்
 ௧௭ களையெல்லாம் பாபேலின் இராசாவும் என் தாச
 ௧௮ னுமாகிய நெபுகத் நெத்சரின்கையில் ஒப்பித்
 ௧௯ தேன்; அவனிடத்தில் ஊழியஞ் செய்யும்படி
 ௨௦ காட்டியிருக்கனையும் அவன்வசத்தில் ஒப்பித்
 ௨௧ தேன்.—அவனுடையதேசத்தின்காலம் வரும்வ
 ௨௨ றைக்கும், சகலசாதியாரும் அவனிடத்திலும் அவ
 ௨௩ ன் புத்திரபெனத்திரரிடத்திலும் ஊழியஞ்செய்
 ௨௪ வார்கள்: பின்பு அநேகசாதியாரும் மகாராசாக்க
 ௨௫ ளும் அவனை அடிமைப்படுத்திக்கொள்வார்கள்.—
 ௨௬ பாபேலின் இராசாவாகிய நெபுகத்நெத்சரிடத்
 ௨௭ தில் ஊழியஞ்செய்யாமலும், தங்கள் கழுத்தைப்
 ௨௮ பாபேலின் இராசாவின் துகத்துக்குக் கீழிடா
 ௨௯ மலுமிருக்கும் எந்தச்சாதியாரையும் இராச்சியத்
 ௩௦ தாரையும் அவன்கையினாலே நான்சேதிக்கும்வ
 ௩௧ றைக்கும் அந்தச்சாதியாரை அவன்கையிற் கட
 ௩௨ கத்தினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினு
 ௩௩ லுந் தண்டிப்பேனென்று யெ கோவா சொல்
 ௩௪ லுகிறார்.—ஆகையால் நீங்கள் பாபேலின் இராசா
 ௩௫ வினிடத்தில் ஊழியஞ் செய்யமாட்டீர்களென்
 ௩௬ று உங்களிடத்தில் சொல்லுகிற உங்கள் தீர்க்கத
 ௩௭ ரிகளாக்கும், உங்கள் கணிதநாக்கும், உங்கள்
 ௩௮ சொப்பனதரிசிகளாக்கும், உங்கள் நாட்பார்க்கிற
 ௩௯ வர்களுக்கும், நிமித்தம் பார்ப்பவர்களுக்குஞ்செ
 ௪௦ விகொடுக்கவேண்டாம்.—அவர்கள் உங்களை உங்
 ௪௧ கள்தேசத்தினின்று தூரப்படுத்துவதற்கும், நீங்

கள் நாசமடையும்படி நான் உங்களைத்தூரத்திவிடுவதற்கும் ஏதுவாக, உங்களிடத்திற் பொய்த்தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறார்கள்.—ஆளும்பாபேலின் இராசாவின் துகத்திற்குக்கீழே தங்கள் தங்கள்கழுத்துக்களையிட்டு, அவனிடத்தில் ஊழியஞ்செய்யும் அந்தந்தச்சாதியாரை அவரவர் தேசத்தில்தங்கும்படி செய்வேன்; அவர்கள் அதிற்பயிர் செய்து, அதில்வசிப்பார்களென்பதை யெ கோவா சொல்லுகிறாரென்று, உங்கள் எசமானரிடத்திற் சொல்லுங்களென்று சொல்ல அனுப்பென்றாரென்றது.

இந்தவாக்குகளைல்லாவற்றின்படிக்கும் யூதா யெவின் இராசாவாகிய சிசுகியாவிடத்தில் நான்பேசி, பாபேலின் இராசாவின் துகத்திற்குக்கீழே உங்கள்கழுத்துக்களையிட்டு, அவனிடத்திலும் அவன்சனங்களிடத்திலும் ஊழியஞ்செய்து சீவிப்பீர்களாக.—பாபேலின் இராசாவிடத்தில் ஊழியஞ்செய்யாமலிருக்கிற சாதியாருக்கு விரோதமாய் யெ கோவா சொல்லிய பிரகாரம் கீயும் உன்சனங்களும் கட்கத்தினாலும், பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலுஞ் சாவவேண்டியதென்ன.—ஆதலால், நீங்கள் பாபேலின் இராசாவுக்கு யெ ஊழியஞ் செய்யமாட்டீர்களென்று உங்களிடத்திற் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வாக்குகளுக்குச் செவிகொடுக்கவேண்டாம், அவர்கள் உங்களுக்குப்பொய்த்தீர்க்கதரிசனங்களைச் சொல்லுகிறார்கள்.—நான் அவர்களை அனுப்பவில்லை; ஆளுமீயிலும் நீங்களும் உங்களிடத்தில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் நாசப்படும்படி நான் உங்களைத்தூரத்திவிடுவதற்கேதுவாக, அவர்கள் என் நாமத்தைக்கொண்டு பொய்த்தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்களென்று யெ கோவா சொல்லுகிறாரென்றேன்.—மேலும் நான், ஆசாரியரிடத்திலும், இந்தச் சனங்களினையிடத்திலும் யெ கோவாவுடைய ஆலயத்தின் பாத்திரங்கள் பாபேலினின்றும் திரும்பிவிடவேண்டாமென்றும், கேளுங்களென்று உங்களுக்குத்தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வாக்குகளுக்குச் செவிகொடுக்க வேண்டாமென்று யெ கோவா சொல்லுகிறார்: அவர்கள் உங்களுக்குப் பொய்த்தீர்க்கதரிசனங்களைச் சொல்லுகிறார்கள்.—அவர்களுக்குச் செவிகொடாமல் பாபேலின் இராசாவிடத்தில் ஊழியஞ்செய்து சீவிப்பீர்களாக: இந்த நகரம் பாழாகவேண்டியதென்ன.—அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்ததும், யெ கோவாவின் வாக்கு அவர்களுக்குக்கிடத்தமுண்டானால், யெ கோவாவின் ஆலயத்திலும், யூதா இராசாவின் வீட்டிலும், யெருஷலேமியிலும் மீறிருக்கும் பாத்திரங்கள் பாபேலுக்குப்போகாதபடி, அவர்கள் சேனபதியாகிய யெ கோவாவைப் பிரார்த்தனைப்பண்ணக்கடவர்கள்.

(௨௭. அதி. ௨.) எசேக்.ச.க. (௩) சங்.யெ.௩.௩.௩.௩.௩. தானி.ச.யெ.௩.௩.௩.௩. (௪) எசேக்.௨௬.௩.௩.௩. தானி.௨.௩.௩. (௫) உ.நாளா.௩.௩.௩.௩. தானி.௩.௩.௩. (௬) எசேக்.௩.௩.௩. (௭) உ.நாளா.௩.௩.௩.௩. தானி.௩.௩.௩.

ஐக பாபேலின் இராசாவாகிய நெபுகத்நெட்சர், யூதா இராசாவான யோயாகீமின் புத்திரானாகிய யெகொனியவையும், யூதாவிலும்யெருஷலேமி லுமுன்னமெருவத்தாராயாவரையும்யெருஷலே மினின்ற பாபேலுக்குச் சிறைபிடித்துக்கொண் டெயி போனபொழுது,—எடாமல்விட்ட தூண்களை யும், சமுத்திரத்தையும், ஆதாரங்களையும், நகரத் திலே மீதியாயிருந்த பாத்திரங்களையும்குறித்துச் சேர்ப்பதியாகிய யெகோவா இவ்வாக்கைச் ௨௧ சொல்லுகிறார்.—யெகோவாவின ஆலயத்தி லும், யூதா இராசாவின்வீட்டிலும், யெருஷலே மிலும் மீந்திருக்கிற பாத்திரங்கள் பாபேலுக்குக் கொண்டுபோகப்படுமென்று இலரவேலின் தே வனும் சேர்ப்பதியுமாகிய யெகோவா சொல் ௨௨ லுகிறார்.—நான் அவைகளை விசாரிக்கும் நான் வரைக்கும்அங்கேயிருக்கும்; பின்பு நான் அவை களைக்கொண்டெவந்து இந்தஸ்தானத்திலேசேமித் துவைப்பேனென்று யெகோவா சொல்லுகி ருரென்றேன்.

உஅ. அதிகாரம்.

௧. அனனிய பொய்த்தீர்க்கதரிசனஞ்சொல்லல்: ௫. எரேமியா அவன் வாக்கியத்தை ஆட்சே பம்பண்ணல்: ௨. அனனிய எரேமியாவின்மர துகத்தைமுறித்தல்: ௩. எரேமியா இருப்புதுகத் தைக்குறித்துப்பேசல்: ௪. எரேமியா அனனி யவின் மரணத்தை முன்னுரைத்தல்.

பின்னும் யூதாவின் இராசாவாகியசித்தியாவின் இராசரிக ஆரம்பத்தில், நாலாம்வருஷம் ஐந்தாம் மாதத்திலே, கிபியோனூரானும் அருரென்னுந் தீர்க்கதரிசியின் புத்திரனுமான அனனிய, யெ கோவாவின ஆலயத்தில் ஆசாரியர்களும்சகல சனங்களும் முன்னிற்க, என்னிடத்தில்,—பாபே ௨ லின் இராசாவின் துகத்தைமுறித்தேன்.—பாபே ௩ லின் இராசாவாகிய நெபுகத்நெட்சர் இவ்விடத்தி னின்ற எடுத்துப் பாபேலுக்குக்கொண்டுபோன யெகோவாவுடைய ஆலயத்தின் சகலபாத் ௪ திரங்களையும் நான் இரண்டெருஷத்திற்குள் இவ் விடத்தில் திரும்பக்கொண்டெருவேனென்று, இ லரவேலின் தேவனுஞ்சேர்ப்பதியுமாகிய யெ ௫ கோவா சொல்லுகிறார்.—நான் பாபேலின் இ ராசாவின் துகத்தை முறித்துவிடுவேன், யோயா கீமின் புத்திரனும் யூதாவின் இராசாவாகிய யெ ௬ கொனியவையும், பாபேலுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டு யூதாசனங்களையும் இவ் விடத்திற்குத் திரும்பக்கொண்டெருவேனென் று யெகோவா சொல்லுகிறுரென்றான்.

௭ அப்பொழுது எரேமியா வென்னுந் தீர்க்கதரி சி, யெகோவாவின ஆலயத்தில்நின்ற, ஆசா ரியர்களுஞ் சகலசனங்களும் முன்னிற்க, அ ௮ னனிய தீர்க்கதரிசியைநோக்கி,—ஆமென்: யெ கோவா அப்படியே செய்வாராக: யெகோ ௯ வாவின ஆலயத்தின்பாத்திரங்களையும், சிறைப் பட்டுப்போனயாவரையும், பாபேலினின்ற இவ்

விடத்திற்குக்கொண்டெருவாரென்று நீ தீர்க்கத ரிசனமாய்ச் சொல்லிய வாக்குகளை யெகோ வா சித்திசெய்யக்கடவர்.—ஆகிலும் நான், உன் ௭ செவிக்கும், இந்தச்சகல சனங்களின் செவித் தும் ஏறும்படி சொல்லுவாக்கைக்கேள்.— எனக்கும் உனக்கும்முன்னான பூருவகாலத்திலி ௮ ருந்த தீர்க்கதரிசிகளையுத்தம், பஞ்சம், கொன்னை நோய்வருமென்று அநேகதேசங்களுக்கும் மகா இராச்சியங்களுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிச னஞ் சொன்னார்கள்.—சமாதானம் வருமென்று ௯ தீர்க்கதரிசனவாக்கியஞ்சொல்லியபின்பு, அந்தத் தீர்க்கதரிசியின் வாக்கு நிறைவேறினல்; யெ கோவா மாய்யாய் இவனை அனுப்பினரென் பதை அறிவார்களென்று எரேமியாதீர்க்கதரிசி சொன்னான்.

அப்பொழுது அனனியவென்னுந் தீர்க்கதரிசி ௨ எரேமியாவின் கழுத்திலிருந்த துகத்தை நீக்கி முறித்தான்.—இவ்வீதமாய், இரண்டெருஷகா ௩௧ லத்துக்குள்ளே பாபேலின் இராசாவாகிய நெபு கத்நெட்சருடைய துகத்தைச் சகலசாதியாரின் கழுத்தினின்றும் முறித்து விடுவேனென்பதை யெகோவா சொல்லுகிறுரென்று, அனனிய ச ௪ கலசனங்களின்முன்பாகவுஞ்சொன்னான். பின்பு எரேமியா தீர்க்கதரிசி தன்வழியேபோனான்.

அனனிய வென்னுந் தீர்க்கதரிசி எரேமியா ௨௨ தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த துகத்தை முறித்த பின்பு, எரேமியாவுக்குக்கிடைத்த யெகோ ௩ வாவின வாக்கு,—நீபோய் அனனியவைநோக்கி ௩௧ கி, நீ மரதுகங்களைமுறித்தாய்; ஆனலும் நீ இருப் புதுகங்களை அவைகளுக்குப்பிரதியாக உண்டாக் குவாயென்பதை யெகோவா சொல்லுகிறார்.— ௩ இந்தச் சகலதேசத்தாரும் பாபேலின் இராசாவா ௩௪ கிய நெபுகத்நெட்சரிடத்தில் செவிக்கும்படிநான், அவர்களுடைய கழுத்தின்மேல் இருப்புதுகத்தை வைத்தேன், அவர்கள் அவனிடத்தில் செவிப் பார்கள்: காட்டுமிருகங்களையும் அவனுக்கொப் பித்தேனென்று இலரவேலின் தேவனுஞ்சே ௪ ர்ப்பதியுமாகிய யெகோவா சொல்லுகிறு ரென்பதைச் சொல்லச்சொல்லிற்று.

பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியதீர்க்க ௩௫ தரிசியைநோக்கி, அனனியவே, நீ இப்பொழுது கேள்; யெகோவா உன்னை அனுப்பவில்லை; நீ இந்தச்சனங்கள் பொய்யை நம்பப்பண்ணி ௩௬ மாய்.—ஆதலால், பார், நான் பூமியின் முகத்தி ௩௭ னின்ற உன்னை அகற்றுவேன்: நீ யெகோவா வுக்கு விரோதமாய் விபரீதத்தைப்பேசினாய், ஆ தலால் நீ இந்தவருஷத்திலேசாவாபென்று யெ கோவா சொல்லுகிறுரென்றான்.—அப்படியே ௩௮ அனனிய தீர்க்கதரிசி அந்தவருஷத்தின் ஏழாம் மாதத்தில் இறந்துபோனான்.

உக. அதிகாரம்.

௧. சிறைப்பட்டசனங்களுக்கு எரேமியா பத்தி

(ஐக) ௨. இரா. ௨௪. ௩௪. ௩௫. (௨௩) ௨. இரா. ௨௫. ௩௬. (௨௨) ௨. இரா. ௨௫. ௩௬. ௨. நானா. ௩௬. ௩௮. எஸ்ரு. ௧. ௭.—(௨௮. அதி. ௬.) ௧. இரா. ௧. ௩௬. (௧) ௨. பா. ௩௮. ௨௨. (௩௪) ௨. பா. ௨௮. ௪௮. (௩௫) ௭. சேசு. ௩௬. ௨௨. (௩௬) ௨. பா. ௩௬. ௫.—(௨௯. அதி.)

ரமணுப்பல்: ச. பாபேலில் வசிப்பவர்களுக்கு ணர்த்தல்: அ. கள்ளத்தீர்க்கதரிசிகளை மதிக்கப் படாதெனக் காட்டல்: டி. மீட்சியுண்டாகு மென்று முன்னுணர்த்தல்: டி. எஞ்சிய சனங் கள் நாசமடைவார்களென்று தெரிவித்தல்: உக. கள்ளத்தீர்க்கதரிசிகள் அடையும் நாசமுரைத் தல்: உச. பழியாயின எரேமியாவுக்கு விரோத மாய்ப் பத்திரமெழுதல்: கூ. எரேமியா வழியாயி யாவின்நாமத்தை முன்பு தெரிவித்தல்.

யெகொனியவென்னும் இராசாவும், அவனு டைய இராசஸ்திரியும், அண்ணகர்களும், யூதா விலும் யெரூஷலேமிலுமுள்ள பிரபுகளும், தச் சரும், கம்மாளரும் யெரூஷலேமைவிட்டுப்பறப் பட்டபின்பு, -எரேமியாதீர்க்கதரிசி, சிறைப்பட்டுப் போன முதியோரில் மீந்திருந்தவர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், நெபு கத்தெந்சரால் யெரூஷலேமிலிருந்து பாபேலுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்ட மற்றச் சகலசனங்களுக்கும் எழுதி-யூதாவின் இரா சாவாகிய சித்கியா, பாபேலுக்குப்பாபேலின் இ ராசாவாகிய நெபுகத்தெந்சரிடத்திற்கு யெரூஷலே மினின்று விடுத்த ஷாபானின்புத்திரனாகிய வலாசாவின் கையிலும், இல்கியாவின் புத்திரனாகிய கிமரியாவின் கையிலும் கொடுத்த பத்திரத்தின் விபரம்.-இஸரவேலின் தேவனுஞ் சேனாபதியு மாகிய யெகோவா, தாயெரூஷலேமினின்று பாபேலுக்குச் சிறையாகக்கொண்டுபோகும் படிசெய்யச் சிறைப்பட்டோர் யாவரோடும், - நீங்கள் வீடுகளைக்கட்டி வாசம்பண்ணுங்கள்; தோட்டங்களைநாட்டி அவைகளின்பலனைப்பு சி யுங்கள்.—நீங்கள் விவாகம்பண்ணி, புத்திரபுத் திரிகளைப்பெற்று, உங்கள் புத்திரருக்கு ஸ்திரிக ளையும், புத்திரிகளுக்குப் புருஷரையும் விவாகஞ் செய்வீயுங்கள்; நீங்கள் குறையாமற்பெருகும்ப டி அவர்களும் புத்திரரையும் புத்திரிகளையும் பெ றக்கடவர்கள்.—நான் உங்களைச் சிறைப்பட்டுப் போகும்படி செய்த நகரத்தின் வாழ்வைத்தேடி, யெகோவா எய்த நோக்கி, அதினிமித்தம் பிரார்த்தனைப்பண்ணுங்கள்: அது வாழ்வடைய நீங் களும் வாழ்த்திருப்பீர்களென்கிரார்.

அ உங்களுக்குள்ளிருக்கும் உங்கள்தீர்க்கதரிசிக ளும், நிமித்தம்பார்ப்பவர்களும் உங்களைவஞ்சிக் கவிடாதிருங்கள், நீங்கள் சொப்பனங்காணப் பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச்செ விகொடாதிருங்கென்று இஸரவேலின் தேவ னும் சேனாபதியுமாகிய யெகோவா சொல்லு கிரார்.—இவர்கள் என்னாமத்தைக்கொண்டு உங் களுக்குப் பொய்த்தீர்க்கதரிசனங்களைச்சொல்லு கிரார்கள்: அவர்களை நான் அனுப்பவில்லையென் று யெகோவா சொல்லுகிரார்.

ஐ பாபேலின் எழுபது வருஷம் நிறைவேறின பின்பு நான் உங்களைவிசாரித்து, உங்களைத்திரும்

ப இவ்விடத்திற்குக் கொண்டுவருகிறபடியால், நன்மைதரும்என்வாக்குத்தத்தங்களை உங்களுக்கு நிறைவேற்றுவேனென்று யெகோவா சொல்லுகிரார்.—நான் உங்களைக் குறித்துக்கொண்ட யக எண்ணங்கள் இன்னவையென்றறிவேன், அந்த எண்ணங்கள் தீமையுள்ளவைகளல்ல, நீங்கள் காத்திருக்கிறமுடிவைத்தருவதற்கேதுவான சமா தானநினைவுகளே.—அக்காலத்திலே நீங்கள்என் டெனைநோக்கி, ஒலமிடெவீர்கள், என்னைச்சேர்ந்துபி ரார்த்தனைப்பண்ணுவீர்கள், நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.—நீங்கள் என்னைத்தேடிவீர் கள், உங்கள் பூரணஇருதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது கண்டடைவீர்களென்று யெகோவா சொல்லுகிரார்.—நான் உங்களைல்கா யச ணப்படுவேனென்று யெகோவா சொல்லுகிரார்: நான் உங்களைச்சிறையினின்று மீட்டுக் கொள்வேன், நான் உங்களைத்திராத்திவிட்ட எல் லாததேசத்தாரினின்றும் எல்லாஇடங்களினிண் றும் உங்களைச்சேர்த்து, நான் உங்களைத்திராப் படுத்திவிலக்கின அந்தஸ்தானத்திற்கே திரும்பக் கொண்டுவருவேனென்று யெகோவா சொல்லுகிரார்.

யெகோவா எங்களுக்குப்பாபேலிலும் தீர்க்க தரிசிகளை எழுப்பினான் என்று நீங்கள் சொன்னீர் கள்.—இதினிமித்தந் தால்தின் சிங்காசனத்தில் யக வீற்றிருக்கும் இராசாவையும், உங்களோடே சிறைப்பட்டிப்போகாமல் இந்த நகரத்தில்வசிக்கும் உங்கள் சகோதரராகிய சகலசனங்களையும் குறித்து யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிரார்.—பாருங்கள், நான் கட்டகத்தையும், பஞ் யஎ சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக் குள் அனுப்பி, கேள்னதாயிருப்பதினால் புசிக்குத்தகாதெகட்டஅத்திப்பழங்களைப்போல் அவர்களை ஆக்குவேனென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிரார்.—சாக்கிரதையோடே யஅ எந்தாசராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு நான் அனுப்பியஎன்வாக்குகளுக்கு அவர்கள் செவிகொ டாமற்போனார்கள்.—இதினிமித்தம் நான் கட்டகத்தினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் அவர்களைக் கிவெசப்படுத்தி, பூமியிலுள்ள எல்லா இராச்சியங்களிலேயுஞ்சஞ்சலத்திற்கு அவர்களை ஒப்பிப்பேன்; நான் அவர்களைத்திராப்பி டத்துஞ்சகலதேசத்தாருக்குள்ளஞ்சாபமும், பிர மிப்பும், நிந்தையும், அவமானமுமாவார்களென் று யெகோவா சொல்லுகிரார்.

ஆதலால் யெரூஷலேமில் நின்று பாபேலுக்கு உரு நான் அனுப்பச் சிறைப்பட்டிப்போனவர்களே, நீங்களெல்லாரும் யெகோவாவின் வாக்குக்குச் செவிகொடுங்கள்.—என்னாமத்தில் உங் களுக்குப் பொய்யாய்த் தீர்க்கதரிசனவாக்கியங்களைச்சொல்லுகிற கொலாயாவின் புத்திரனாகிய ஆகாப்பையும், மாசெயாவின் புத்திரனாகிய சி

(க) உ. இரா. உச. ஐ. உ., (எ) எஸ். ரூ. க. டி. க. தீ. மோ. உ. உ. (அ) எ. பே. டி. க. (ஐ) உ. நானா. கூ. க. உ. உ. உ. எஸ். ரூ. க. க. தானி. கூ. உ. (ஐ) தானி. கூ. க., (ஐ) லேவி. உ. க. கூ. க. ச. டி., உ. பா. கூ. க., (ஐ) உ. பா. ச. எ. ச. க. கூ. க. எ. சா. டி. க. (ஐ) உ. பா. உ. அ. உ. டி. உ. நானா. உ. க. அ.

திகியாவையுந் குறித்து, பாருங்கள், நான் பாபேலின் இராசாவாகிய நெபுகத்நெட்சரின் கையில் ஒப்பிக்க, அவன் இவர்களை உங்கன்பார்வைக்கு உடமுன்பாகக்கொல்லசெய்வான்.—இவர்கள் இஸரவேல்வமிசத்தாரில் தீமையெய்தி, தங்கள் அயலவர்களுடைய மனைவிகளுடன் விபசாரம்பண்ணி, நான் கட்டளையிடாதிருக்க என் நாமத்தைக் கொண்டு பொய்யான வாக்குகளைச் சொன்னார்கள், நான் அறிந்தேன், அதற்கு நாளை சாட்சியென்று யெகோவா சொல்லுகிறார்.—இதனிமித்தம் யெகோவா, உன்னைப்பாபேலின் இராசா அக்கினியினுற்சட்ட சிதிகியாவையும் ஆகாப்பையும்போலாக்கக்கடவர் என்னுஞ்சாபமொழி, பாபேலினுள்ளிசைறப்பட்டுயூதாசனங்களைவருக்குள்ளும் வழங்கிவருமென்று இஸரவேலின் தேவனுஞ் சேரூபதியுமாகிய யெகோவா சொல்லுகிறார் என்பதே.

உச அன்றியும் நேகேலாமியனாகிய ஷிமாயியாவின் உட்குடத்தில்,—யாவனாகிலும் மதியினனாகி, தன்னைத்தீர்க்கதரிசியாக ஏற்படுத்திக்கொள்ளப்பார்த்தால், நீ அவனைச்சிறைச்சாலையிலுந் தொழுவிலுங்கட்டுவதற்கு, நீங்கள் யெகோவாவின் ஆலயத்தில் அபிபுகிளாகும்படி ஆசாரியனாகிய யோயதாவுக்குப் பிரதியாக யெகோவா உன்னை

உச ஆசாரியனாக ஏற்படுத்தினார்.—இப்பொழுதும் உங்களுக்குள்ளே தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லிவருகிற அனாதோத்தாரானாகிய எரேமியாவை நீ கடிந்துகொள்ளாததென்ன.—நெடுங்காலம் வீடுகளைக்கட்டி அவைகளிலே வாசம்பண்ணுங்கள், தோட்டங்களைநாட்டி அவைகளின் பலனைப் புசிபுங்கமென்று பாபேலிலுள்ள எங்களுக்குச்சொல்லியனுப்பினையென்று சொல்

உஅ வி,—உன் நாமத்தைக்கொண்டு நிருபங்களை எழுதி, யெருஷலேமிலுள்ள சகலசனங்களுக்கும், மாசெயாவின் புத்திரனாகிய செப்பனியாவென்னும் ஆசாரியனுக்கும், சகல ஆசாரியர்களுக்கும் அனுப்பினையென்று இஸரவேலின் தேவனுஞ் சேரூபதியுமாகிய யெகோவா சொல்லுகிறார் என்பதைச் சொல்லென்றார்.—இந்த நிருபத்தைச் செப்பனியாவென்னும் ஆசாரியன் எரேமியாவின் செவிக்கேற வாசித்தான்.

கூய பின்பு எரேமியாவுக்குக்கிடத்த யெகோவாவின் வாக்கு,—நீ சிறைப்பட்டயாவரிடத்திலும் ஆனனுப்பி, நேகேலாமியனாகிய ஷிமாயியாவைக்குறித்து, யெகோவா, நான் அனுப்பாதிருக்க ஷிமாயியா உங்களிடத்திலே தீர்க்கதரிசனங்களைச்சொல்லி, நீங்கள் பொய்யைநம்பும்படி பண்ணினானென்று சொல்லுகிறார்.—ஆதலால், பாருங்கள், நான் நேகேலாமியனாகிய ஷிமாயியாவையும் அவன் சந்ததியையுந் தண்டிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்: அவன்வமிசத்தாரில் ஒருவனும் இந்தச்சனங்களுக்குள்ளே வ

சிக்கமாட்டான்; அவன் யெகோவாவுக்கு விரோதமாக விபரீதத்தைப்பேசினான், அதினால் நான் என் சனங்கள் நிமித்தஞ்செய்யும் நன்மையை அவன் காணமாட்டானென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லச்சொல்லிற்று.

கூய. அதிகாரம்.

க. யூதேய சனங்களின் மீட்சியைக்குறித்துத்தீர்க்கதரிசனகு சொல்லல்: ச. தாழ்வீனப்பின் வாழ்வுவருமெனக்காட்டல்: டி. யாக்கோபை ஆற்றல்: டிஅ. யாக்கோபு வமிசத்தார்மேன்மைபெறல்: உக. பாவிக்குருவருந் தண்டினையைக்காட்டல்.

எரேமியாவுக்குக்கிடத்த யெகோவாவின் வாக்கு,—இஸரவேலின் தேவனாகிய யெகோவா, நான் உன்னிடத்தில்பேசினசகலவாக்குகளையும் ஒருபுத்தகத்தில் எழுதென்று சொல்லுகிறார்.—பார், நான் இஸரவேலரும் யூதேயருமாகிய என்சனங்களைச்சிறையினின்றும் மீட்டுங்காலம்வருமென்று யெகோவா சொல்லுகிறார்: நான் அவர்களைத் தங்கள்முன்னோருக்கு அளித்ததேசத்திற்குத்திரும்பிவரப்பண்ண, அவர்கள் அதைச்சந்தரித்துக் கொள்வார்களென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச்சொல்லிற்று.

இஸரவேலையும் யூதாவையுந் குறித்து யெகோவா இவ்வாக்குகளைச் சொல்லுகிறார்.—நாம்நடுக்கத்தின் சத்தத்தைக்கேட்டோம், பயமுண்டு, சமாதானமில்லை.—புருஷன் பிரசவிப்பானு, இப்பொழுது கேட்டுப்பாருங்கள்; பிரசவஸ்திரியைப்போல்புருஷர்யாவரும் தங்கள் தங்கள்இடைகளில் கைவைப்பதையும், முகங்களெல்லாம்வெளுத்திருப்பதையும் நான்காண்பதேது.—ஐயோ, அதுவே மகாதின்ன, அதைப்போலவேறில்லை: அது யாக்கோபின்னுக்கத்தின் சமயம்; அவனோ அதினின்றும் இரட்சிக்கப்படுவானென்று யெகோவா சொல்லுகிறார்.—அந்நாளிலே நான் அவனுடைய நுகத்தை உன்கழுத்தினின்றும் நீக்கி முறித்து, உன்கயிறுகளை அறுப்பேன், அந்நியர் இனி ஒருபொழுதும் இவனை அடிமையாக்கமாட்டார்கள்.—இவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவையும், இவர்களுக்கு நான் எழுப்பும் இராசாவாகிய தாவீதையுஞ்சேவிப்பார்களென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

ஆதலால் என்பணிவிடைக்காரனாகிய யாக்கோபே, நீயப்படாதே; இஸரவேலே, நீகலங்கவேண்டாம்: நான் தூரத்தினின்றும் உன்னையும், உன்சந்தியாரையும் அவர்கள் சிறைப்பட்டிப்போனதேசத்தினின்றும் விடுவிப்பேன்; அதினால் யாக்கோபு திரும்பிவந்து சமாதானம்பெற்று அமைதியாயிருப்பான், அவனைப் பயப்படுத்துவார் ஒருவருமில்லையென்று யெகோவா

(உக) ஏசா.கூ.யூ. (உஅ) உ.இரா.கூ.யூ. அப.உக.உச. (உஅ) உ.இரா.உகூ.யூ. (கூ. அதி. கூ) எசே.கூ.கூ.உகூ. ஆமோ.கூ.யூ.யூ. (எ) யோவே.உ.யூ.கூ. ஆமோ.கூ.யூ. செப.க.யூ.ச, தானி.யூ.உ.க.கூ.ஏசா.கூ.கூ.ச. எசே.கூ.உகூ. எசே.கூ.எ.உச. ஒசி.கூ.கூ. லூ.க.கூ.கூ. அப.உ.கூ. (ய) ஏசா.சக.யூ.

யெசு சொல்லுகிறார்.—உன்னை இரட்சிக்கும்படி நான் உன்னை இரட்சிக்கிறேன்: உன்னைச் சித்திர அடித் தசகலசாதியாரையும் நான் நிரூபலம் பண்ணினாலும் உன்னை நிரூபலம் பண்ணேன்: மட்டாக நான் உன்னைத் தண்டிப்பேன், முழுவதும் தண்டி யாமல் விட்டேனென்று யெசு கோவா சொல்லு வது உகிரார்.—உன்காயம் சொஸ்தப்படுவதரிது, உன் யெசு புண்மிகவுட்கொடியது.—உன்காயத்தைக் கட்டும் படி பரிந்துபேசுவதற்கு ஒருவருமில்லை, உன் யெசு னைச் சொஸ்தப்படுத்தும் ஒளவுதமில்லை.—உன் நெசர்களைல்லாரும் உன்னை மறந்துவிட்டார் கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; உன்பாவங் களையிடுகியாயின; எண்ணிறந்த அதிகரிமங்களி னியித்தஞ்சுத்துருவைப்போல நான் உன்னைக் காயப்படுத்தினேன், கொடியவனைப்போல உன் யெசு னைத் தண்டித்தேன்.—உன் கொறுங்குதவினியித் தம் நீ அழுகிறதென்ன, உன் அக்கிரமங்கள் அதி கப்பட்டபடியால் உன்துக்கம் மாறாது: உன்பா வங்களையிடுகியானபடியால் நான் இவைகளை உனக்குச் செய்தேனென்று யெசு கோவா சொல் லுகிறார்.—ஆனாலும் உன்னைப்படுத்திவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன்சுத்துருக்க ளெல்லாருக்கு சிறைப்பட்டுப்போவார்கள்; உன் னைக்கொன்றையாகிறவர்கள் கொன்றையாடப்ப டுவார்கள், உன்பொருளை அபகரிக்கிற சகலரு டைய பொருளும் அபகரிக்கப்படும்படி செய் யெசு வேன்.—ஒருவரும் தேடாத சீயோனென்றும், இ வள்தள்ளுண்டவென்றும் பெயரிட்டார்கள்; நான் உன்னைத் திரும்பவுக்கு சொஸ்தப்படுத்தி, உன் காயங்களை ஆற்றவேனென்று யெசு கோ வா சொல்லுகிறார்.

யெசு மேலும் யெசு கோவா இவ்வாக்குச்சொல்லு கிறார்; பாருங்கள், நான் யாக்கோபின் கூடாரங் களைச்சிறையினின்றும் மீட்டுக்கொள்வேன், அவ னுடைய வாசஸ்தானங்களின்மேல் தயையெசு யெசு வேன்; நகரம் அதின் குன்றின்மேற்கட்டப்ப டுகும், அரமனைமுன்போல நிலப்படும்.—அவை களினின்றும் வாழ்த்தும், ஆனந்த முழக்கமுக்கு செய்பவர்களுடைய சத்தம் புறப்படும்: நான் அவர்களைப் பெருகப்பண்ணுவேன், அவர்கள் தொகையில் குறைந்தவர்களாயிரார்கள்; நான் அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சி உயறுமையாயிருக்கமாட்டார்கள்.—அவர்களுடைய பிள்ளைகள் முன்போலிருக்கும், அவர்களுடைய சபை என்சமுக்கத்திலே ஸ்திரப்படும், அவர்க ளை உபத்திரவப்படுத்துகிறவர்களெல்லாரையும் உக தண்டிப்பேன்.—அவர்களுடைய அதிபதிகள் அவர்களில் தோன்றுவார்கள், அவர்களுடைய அதி காரி அவர்களினின்றும் தோன்றுவான்; அவனை

என்சமீப்பத்தில் நான்சேரப்பண்ண, அவன் என் னைச்சேருவான்: என்னிடத்தில் சேருவதற்குத் தன்னிருதயத்தை எழுப்புகிறவன் யாவன்.—நீங்கள் உக கள் என் சனங்களாவீர்கள், நானே உங்கள் தேவனானவேனென்று யெசு கோவா சொல் லுகிறார்.—பாருங்கள், யெசு கோவா வின் கு உக ரோதமாகிய சூறைக்காற்றுப் புறப்படும், கொ டிய சூறைக்காற்றுத் துன்மார்க்கருடைய தலை யின்மேல் கொடுமையாய்மோதும்.—யெசு கோ வு சொஸ்து தமது இருதயத்தின் நினைவுகளை நிறை வேற்றும்வரைக்கும், அவருடைய உக்கிரகோ பர் தணியாது: முடிவுநாள்களில் இதை நீங்கள் சிந்தித்துக்கொள்வீர்கள்.

௩௧. அதிகாரம்.

க. இஸரவேலின் மீட்சியைக்குறித்த தீர்க்கதாரி சனஞ்சொல்லல்: யெசு கோவா பிரசித்தப்ப டுத்தல்: யெசு அழுகிற இராயெலையாற்றல்: யெசு எப்ராயீம்புலம்பல்: உக. இஸரவேலர் மீண்டு வரல்: உக. யெசு கோவா வாக்குத்தத்தஞ்செய் தல்: ௩௧. சபையோடு புது உடன்படிக்கையைச் செய்தல்: ௩௧. சபைஸ்திரமாதல்: ௩௧. சபை விருத்தியடைதல்.

அிக்காலத்திலே நான் இஸரவேலின் வயிச்சத்தா க ரனைவருக்குத் தேவனானவேன், அவர்கள் என் சனங்களாவார்களென்று யெசு கோவா சொல் லுகிறார்.—இஸரவேலை இளைப்பாற்றுகிறதற்கு உ நான் போனபொழுது, கட்டகத்திற்குத்தப்பி மீக் தசனங்கள் வணத்தில் அனுக்கிரகம் பெற்றார்க ளென்று யெசு கோவா சொல்லுகிறார்.—பூருவ காலத்தில் யெசு கோவா எனக்குத்தரிசனமாகி, என்னிடத்தில், நான் நித்திய அன்புடன் உன்னை நேசித்தேன், ஆதலால் காருணியத்தினாலே நான் உன்னை இழுத்தேன்.—இஸரவேலின் கன்னிகை யே, நான்திரும்பவும் உன்னைக்கட்டுவேன், நீ கட்டப்படுவாய்: நீ திரும்பவும் மேளங்களினாலே அலங்காரம்பெறுவாய், நீ மகிழ்ச்சிக்கொண் டெ நடனஞ்செய்பவர்களுடன் புறப்படவாய்.— நீ திரும்பவும் ஷமாரியாவின் மலைகளிலே திர ராட்சக்கொழுகளை நடுவாய்: நாட்டுகிறவர்கள் அவைகளைநாட்டி, அவைகளின் பலனைச் சாதாரணமாக அனுபவிப்பார்கள்.—எழுந்திருங் கள், நான் சீயோனில் நமது தேவனான யெசு கோவா விடத்தில் போவோம்வாருங்களென் று எப்ராயீம்மலைகளிலுள்ள காவலாளர் கூறுங் காலம்வரும்.—நீங்கள் யாக்கோபினியித்தம் ஆ னந்தமுழக்கமிடுங்கள், பிரதான சாதியாருக்குள் உரத்தசத்தமிட்டுப்பாடுங்கள்: வாழ்த்துதல்செய் யுங்கள், யெசு கோவா வே, இஸரவேலின் மீக் திரும்பவர்களாகிய உமது சனங்களை இரட்சி

(யெசு) ஆமோ.௩.௧.௧. ஏசா.௨௭.௧. (யெசு) உ.நாளா.௩.௧.௧. அதி.யெசு.௧. (யெசு) புல.௧.௨. யோபு.௧.௨.௧. யோபு. ௩.௧.௨. (யெசு) யாத்.௨.௧.௨. ஏசா.௩.௧.௧. (யெசு) சங்.௧.௨.௧. (யெசு) ஏசா.௩.௧.௧. (யெசு) ஏசா.௧.௨.௧. (௨௧) ஆதி.௧.௧.௧. எண்.யெசு.௧. (௨௨) எசே.௧.௧.௨. (௨௩) ஆதி.௧.௧.௧.—(௩௧. அதி. ௨.) எண்.யெசு.௧. உபா. ௧.௧.௨. சங்.௧.௧.௧. ஏசா.௧.௧.௧. (௩) மல்.௧.௨. ரோ.யெசு.௨.௧.௧. ஒசி.யெசு.௧. யாத்.யெசு.௧.௧. நியா.யெசு.௧.௧. சங்.௧.௧.௧. (௪) ஏசா.௧.௧.௧. ஆமோ.௧.௧.௧. உபா.௨.௧.௧. உபா.௨.௧.௧. (௫) ஏசா.௨.௧.௧. மீகா.௧.௧. (௬) ஏசா.௨.௧.௧.

யுமென்றுசொல்லிப் பிரசித்தப்படுத்தின்கள்.—
 அ பாருங்கள், நான் அவர்களைவடதேசத்தினின்று
 கொண்டுவருவேன், பூமியின் கடையெல்லைக்
 ளினின்றுசேர்ப்பேன், அவர்களுடேகுருடர்,
 சப்பாணிகள், கருப்பவதிகள், பிரசவஸ்திரிகள்
 முதலானவர்கள் மகாகூட்டமாய் ஏகமாக அவ்
 ௧ விடத்திற்குத்திரும்புவார்கள்.—அவர்கள் அழுது
 கொண்டுவருவார்கள், தையையோடே நான் அவர்
 களை வழிநடத்துவேன்: அவர்கள் இடறாதபடி
 நேர்மையானபாதையில் நீர்க்கால்களின் ஓரத்
 தின்வழியாய்அவர்களை நடக்கப்பண்ணுவேன்:
 நான் இலரவேலுக்குப்பிதா, எப்ராயீம் எனக்கு
 முதற்பேரூனவனென்று யெகோவா சொல்
 லுகிறார்.
 ௨ சாதியாரே, நீங்கள் யெகோவா வின் வாக்கை
 கக்கேளுங்கள், தூரத்திலுள்ள தீவுகளுக்குப்
 போய்இலரவேலைச்சிதறஅடித்தவரே, அவனைச்
 சேர்த்துக்கொண்டு, ஒருமேய்ப்பன் தன் மந்தை
 யைக் காப்பதுபோல் அவனைக் காப்பாற்றுவா
 ௩ ரென்றுசொல்லிப் பிரசித்தப்படுத்தின்கள்.—யெ
 கோவா யாக்கோபைவிலேவித்தார், அவனிலும்
 வல்லமையுள்ள கையையுடையவனிடத்தினின்
 ௪உறு அவனைமீட்டுக்கொண்டார்.—அவர்கள்வந்து
 சீயோனினுச்சியிலே பாடுவார்கள், கோதுமை,
 திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள்,
 கன்றுகளுன்னும் இவைகள்நிமித்தம்யெகோ
 வா வின் தயை விளங்குமிடத்தில் ஏகமாய்வரு
 வார்கள்: அவர்களுடையஆத்தமம் நீர்பாய்ச்சப்
 பட்டதோட்டத்தைப்போலாகும்; அவர்கள் இ
 ௫ னி ஒருபொழுதுந்துக்கப்படார்கள்.—அப்பொழு
 துக்கன்னியார்நடனஞ்செய்வார்கள்,வாலிபரும்வி
 ருத்தநுக்கூட ஆனந்தம்அடைவார்கள்: நான்அ
 வர்களுடையதுக்கத்தைநீக்கி அவர்களைச்சந்தோ
 ௬ஷப்படுத்துவேன், அவர்களைஆற்றுவேன், கிலே
 ௭ச சத்தைநீக்கிஆனந்தத்தைக்கொடுப்பேன்.—நான்
 புஷ்பியினால்ஆசாரியர்களின்மனதைத்திருத்திப்
 படுத்துவேன், என் சனங்களும் என் நன்மை
 யினால் திருத்திஅடைவார்களென்று யெகோ
 வா சொல்லுகிறார்.
 ௮ இராமாவிலே புலம்பலுங் கசப்பான அழகை
 யுமாகியசத்தங்கேட்கப்பட்டன; இராயெல்தன்
 பின்னாகளில்லையென்று அவர்களினியித்தம் அ
 முதுகொண்டிருக்கிறார், அவன் ஆறுதலுக்கிடங்
 கொடானென்று யெகோவா சொல்லுகிறார்.—
 ௯ உன் அழகையின்சத்தத்தையும், உன் கண்களின்
 நீர்சொரிதலையும்விடென்று யெகோவா சொ
 ல்லுகிறார்: உன் செய்கைக்குப்பலன் கிடைக்கு
 மென்று யெகோவா சொல்லுகிறார்; அவர்
 கள்சத்துருவின் தேசத்தினின்று திரும்பிவருவார்
 ௧௦ ள்கள்.—முடிவில்உனக்குநம்பிக்கைகிடைக்கும்,

உன்சந்தியார்தங்கள் தேசஎல்லைக்குத்திரும்பிவ
 ருவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.
 நீர் என்னைத்தண்டித்தீர், பழகாத ஏருதைப் யி
 போல் நான் தண்டனை அனுபவித்தேன்: என்
 னைத்திருப்பும், அப்பொழுதுநான்திரும்புவேன்;
 யெகோவாவாகிய நீரே என் தேவன்.—நான் யி
 திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டேனே, நான்
 போதிக்கப்பட்டபின்பு என் தொடையைத்தட்
 ௧ டினேன்: என் வாலிபத்தின் அவமானத்தை அ
 னுபவித்து, இலச்சையடைந்து வியாசுலப்பட்டே
 டேனென்று இப்படி எப்ராயீம் தன்னைக்குறித்
 துப்புலம்புவதைக்கேட்டேன்.—எப்ராயீம் எனக்
 ௨ கு அருமையானபுத்திரனல்லவா, பிரியமானபி
 னையல்லவா; அவனுக்கு வீரோதமாய்ப்பேசின
 துமுதல் அவன்மேல்சிர்தைவைக்கிறேன்: அவன்
 நிமித்தம் எனதுள்ளம் இரங்குகின்றது; அவன்
 மேல்நான் தயைசெய்வேனெயென்று யெகோ
 வா சொல்லுகிறார்.—வழி அடையாளங்களைநாட்
 ௩ டி, உயர்ந்த தூண்களைநிறுத்தி, நீ சென்ற பாதை
 யின்மேல் உன் சிர்தையை வை, நீ சென்றவழி
 யாய்த்திரும்பு: இலரவேலாகியகன்னியே, இந்த
 உன் நகரங்களுக்குத்திரும்பிவா.
 மாறுபாடானகுமாரத்தியே, நீ ஏதுவரைக்கும்உ
 ௪ அலைந்துதிரிவாய்; யெகோவா பூமியிலே து
 தனமானதைச்சிருஷ்டித்திருக்கிறார், ஒரு ஸ்திரி
 ஒரு புருஷனைச்சூழ்ந்துகொள்வான்.—நான் சனங்
 ௫ களைச் சிறையினின்று மீட்டுக்கொள்ளும்பொழு
 து, அவர்கள் யூதாதேசத்திலும் அதின்நகரங்களி
 லும் நீதியின்வாசஸ்தானமே, பரிசுத்தமலையே,
 யெகோவா உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்
 னும் இவ்வாக்கைச் சொல்லுவார்களென்றும்,—
 யூதாவிலும் அதின் எல்லாப்பட்டணங்களிலும் உ
 ௬ சபயிரிடுகிறவர்களும், மந்தைகளைநடத்துகிறவர்க
 ளும் ஏகமாய்வசிப்பார்கள்.—இளைத்துப்போன உ
 ௭ டி ஆத்தமாவைத்திருத்திப்படுத்தினேன், துக்கமுள்
 ள ஒவ்வொரு ஆத்தமாவையும் பூர்த்திபண்ணி
 ௮ னேனென்றும் இலரவேலின் தேவனுஞ் சே
 றுபதியுமாகிய யெகோவா சொல்லுகிறார்.—
 ௯ இதனுடன் நான் விழித்துப்பார்த்தேன்; என் நித்
 ௧ ௦ திரை எனக்கு இனிதாயிருந்தது.
 பாருங்கள், இலரவேல்வமிசத்தாரையும்யூதா உ
 ௧ ௧ வமிசத்தாரையும் மனிதவித்தினாலும், மிருகவித்
 தினாலும் நான் வருத்திக்கப்பண்ணுங்காலம்வரு
 மென்று யெகோவா சொல்லுகிறார்.—பிடுங்கு
 ௧ ௨ குகிறதற்கும், இடிக்கிறதற்கும், கீழே வீழ்ந்து
 கிறதற்கும், கிலேசப்படுத்துகிறதற்கும், அழித்
 ௧ ௩ திறதற்கும் நான் வகைதேடினதுபோல் அவர்
 களைக்கட்டுகிறதற்கும் நாட்டுகிறதற்கும் வகை
 ௧ ௪ தேடுவேன்.—பிதாக்கள் புளிப்புள்ள திராட்சக்
 ௧ ௫ காய்களைத்தின்றார்கள், பின்னாகளின்பற்கள் கூ

(அ) எசேக்.உய.௧௬. (க) சங்.௮௨௧.௫.௧. சக.௨௨.௨. ஏசா.௧௫.௮. யாத்.௪.௨௨. (ஃ) ஏசா.௪௨.௨௧. எசேக்.௧௬. ௨௨.௩௧.௨௪. (ஃ) எசேக்.௨௪.௨௧. ஒசி.௧.௫. ஏசா.௫.௨.௧. ஏசா.௧௫.௨. வெளி.௨௧.௪. (ஃ) மத்.௨.௨௪.௨. யோசு.௨.௨. ஆதி.௪.௨.௩. (ஃ) எஸ்.௧.௧. ஒசி.௧.௨. (ஃ) புல.௫. ௨௧. (ஃ) உபா.௧.௨. (ஃ) உபா.௧.௨.௧. ஏசா.௧௧.௨. ஒசி.௨.௧. ஏசா.௫.௨. ஒசி.௨.௧. (ஃ) சங்.௮௨. ௫.௧. ஏ. ஏசா.௧.௨. சக.௮.௧. (ஃ) எசேக்.௧௬.௧.௨. ஒசி.௨.௨. சக.௨.௧. (ஃ) எசேக்.௨.௨.௧.

தில் என்னிடத்தில்வந்து,என்னைநோக்கி,பேன்
யாயினேசேத்துஅனாதோத்திலுள்ள என்வயலை நீ
வாங்கிக்கொள்:சுதந்தரநியாயம்உன்னுடையது,
அதைமீடும்அதிகாரம்உனக்குரியது; ஆதலால்
நீயே அதை உணக்காக வாங்கிக்கொள்ளும்படி
வேண்டுகிறேனென்றான். அப்பொழுது அது
யெகோவாவின் வாக்கென்று அறிந்துகொண்
டேன்.—ஆதலால் நான் என்பிதாவின் சகோதர
னுடையபுத்திரனாகிய அனமேலினிடத்தில், பதி
னேழுஷேக்கல்வெள்ளியை நிறுத்துக்கொடுத்து,
அனாதோத்திலுள்ள வயல்வெளியை விலக்குக்
கொண்டேன்.—நான் கிரயபத்திரத்தில் கையெ
ழுத்தையும் முத்திரையையும்போட்டு, சாட்சிக
ளைவைத்து, வெள்ளியைத்தராசிலேநிறுத்தேன்.—
௨௧ நியாயப்பிரமாணத்திற்கும்முறைக்குமேற்க,முத்
திரையிடப்பட்டகிரயபத்திரத்தையும் முத்திரை
யிடப்பட்டிராததையுமெடுத்து,—என்பிதாவின் சகோத
ரனுடைய புத்திரனாகிய அனமேலுக்கு முன்
பாகவும்,கிரயபத்திரத்தில்கையெழுத்துப்போட்
டசாட்சிகளுக்கு முன்பாகவும், சிறைச்சால
யின் பிராகாரத்திலிருந்த சமஸ்த யூதர்களுக்கு
முன்பாகவும், மாசெயாவின் புத்திரனாகிய நெரி
யாவின்புத்திரனானபாருக்கிடத்தில் அந்த்கிரய
பத்திரத்தை ஒப்பித்தேன்.
௨௨ அவர்களுக்குமுன்பாக நான்பாருக்கைநோக்
கி,—முத்திரையிடப்பட்ட இந்தக்கிரயபத்திரத்
தையும், முத்திரையிட்டிராததையும் நீ எடுத்து,
அவைகள் நெடுங்காலம் இருக்கும்படி ஒருமட்
பாத்திரத்தில்வைக்கவேண்டுமென்று இலரவே
லின் தேவனுஞ் சேருபதையுமாகிய யெகோ
வா சொல்லுகிறாரென்பதைச் சொன்னேன்.—
௨௩ இனி இந்தேசத்திலே வீடுகளும், வயல்வெளிக
ளும், திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படு
மென்று இலரவேலின் தேவனும் சேருபதையு
மாகிய யெகோவா சொல்லுகிறார்.
௨௪ நான்கிரயபத்திரத்தை நெரியாவின் புத்திரனா
கிய பாருக்கினிடத்தில் ஒப்பித்தபின்பு யெ
கோவாவைப் பிரார்த்தித்து,—ஆ, ஆண்ட
வராகிய யெகோவாவே, நீர் உமது மகா
பராக் கிரமத்தினாலும் ஒங்கிய உமது புயத்தின
ாலும் வானத்தைபுது பூமியையுஞ் சிருஷ்டித்தீர்,
௨௫ நீர் செய்யக்கூடாதகாரியம் ஒன்றுமில்லை:—நீர்
ஆயிரவருக்குத்தயைசெய்துவருகிறீர், பிதாக்கள்
செய்தபாவத்தின்பலனைப் பின்வரும் அவர்கள்
பிள்ளைகளினம்டியில்செலுத்துகிறீர்: நீரே மகத்
துவமானவர், வல்லமையுள்ள தேவன், சேரு
பதியாகிய யெகோவா வென்னும் நாமத்தை
௨௬ யுடையவர்.—மனுபுத்திரர்சகலருக்கும்அவரவர்
நெறிகளுக்கும், கிரியைகளின் பலனுக்குமேற்
கக்கொடுக்கும்படி அவர்களுடைய சகலவழிக

ளின்மேலுங்கண்ணேட்டமாயிருக்கிறீர்: நீர் ஆ
லோசனையில் பிரதானி, கிரியையில்வல்லவர்.—
நீர் எகிப்துதேசத்திலும் இலரவேலருக்குள்ளும், உய
மற்றச் சனங்களுக்குள்ளும் அடையாளங்களை
யும் ஆச்சரியமான கிரியைகளையும் இந்நாள்வ
ரைக்கும் நிலைப்படுத்தினீர்; இன்றிருக்கிறபடி
உமக்குக் கீர்த்தியுண்டாகும்படி செய்தீர்.—அ உக
டையாளங்களினாலும், ஆச்சரியமான கிரியைக
ளினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஒங்கி
யபுயத்தினாலும், மகாபயங்கரத்தினாலும் உமதுச
னங்களாகிய இலரவேலரை எகிப்தினின்றின்று பு
றப்பட்டபண்ணி,—அவர்களுடையபிதாக்களுக்கு உஉ
கு அளிப்பேனென்று நீர் ஆணையிட்டபாலுந்தே
னும் பெருகுகிற இந்தேசத்தைக் கொடுத்தீர்.—
அவர்கள்வந்து இதைச்சுதந்தரித்துக்கொண்டார் உஉ
கள்; ஆனாலும் அவர்கள் உமதுவாக்குக்கமையா
மலும், உமது கட்டளையின்படி நடவாமலும்,
கைக்கொள்ளும்படி நீர் விதித்தருளிய எந்தக்கி
ரியையுஞ் செய்யாமலும்போனார்கள்; ஆதலால்
அவர்கள்மேல் இந்தத்தீமைகெல்லாவற்றையும்
வருவித்தீர்.—பாரும், நகரத்தைப்பிடிக்கிறதற்குக் உஉ
கொத்தளங்கள் ஆயத்தமாயிருக்கின்றன; கட்டகத்
தினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளை நோயினா
லும், நகரம் அதற்கு விரோதமாயுத்தஞ்செய்கிற
கல்தேயரின் கையில் ஒப்பிக்கப்பட்டது: நீர்
சொல்லியபிரகாரம் சம்பவித்தது; நீர் அதைப்
பார்த்திருக்கிறீர்.—ஆ, ஆண்டவராகிய யெகோ
வாவே, நகரம் கல்தேயரின்கையில் ஒப்
பிக்கப்பட்டிருந்தும்,நீர்என்னைநோக்கி,நீ உனக்
கு ஒருவயலைவிலக்குக்கொண்டு, அதற்குச்சாட்
சிகளைவையென்று சொன்னீரேயுள்ளேன்.

அப்பொழுதுஎரேமியாவுக்குக்கிடத்த யெகோ
வாவின் வாக்கு,—பார், யெகோவா உஎ
வாகிய நானே எல்லாமாயிசத்துக்குந்தேவன்:
என்னை செய்யமுடியாத காரியமுண்டா.—
பார், நான் இந்த நகரத்தைக்கல்தேயரின் கையிலு
லும், பாபேலின் இராசாவாகிய நெபுகத்தெந்ச
ரின் கையிலும் ஒப்பிப்பேன், அவன் இதைப்பி
டிப்பானென்று யெகோவா சொல்லுகிறார்.—
இந்த நகரத்திற்கு விரோதமாயுத்தஞ்செய்யும் உஉ
கல்தேயர் வந்து, என்னைக்கோபப்படுத்துகிறதற்
கு எந்தவீடுகளின்மேல்பாகாலுக்குத்தூபங்காட்
டி அந்நியதேவர்களுக்குப் பான்பலியைச் சொ
ரிந்தார்களோ, அந்தவீடுகளோடே அதை அக்கி
னிகொளுத்திச்சுட்டெரிப்பார்கள்.—இலரவேல் னய
வயிசத்தாரும் யூதாவயிசத்தாரும் என்பார்வைக்
குத்தங்கள் வாலிப்பிராயம்முத்தொண்டு தீமை
யே மாத்திரஞ் செய்துவந்தார்கள்: இலரவேல்வ
யிசத்தார் தங்கள்கைக்கிரியையினால் என்னைக்
கோபப்படுத்தினார்களெயென்று யெகோவா

(௧) ஆதி.உ௨.ய௨. சக்.ய௨.யெ. (யெ) ஏசா.அ.உ. (யெ) உ.இரா.ய௨.யெ. ஆதி.யெ.யெ. லாக்.க.௧௭. (யெ) யாத்.
உ.யெ. யாத்.௧௪.௭. உபா.இ.க.யெ. ஏசா.க.௧. (யெ) ஏசா.உ.அ.உ.க. யோபு.௧௪.உ.க. சங்.௧௩.யெ. நீதி.இ.உ.க. (உய)
யாத்.க.யெ. க.நாளா.யெ.உ.க. ஏசா.௧௩.யெ. தானி.க.யெ. (உக) யாத்.௧.௧. உ.சாமு.௭.உ.க. க.நாளா.யெ.உ.க.
சங்.௧௩.யெ. (உஉ) யாத்.௧.அ.யெ. (உக) நிதி.க.உ.க. தானி.க.யெ.—யெ. (உஉ) எண்.யெ.உ.உ. (உக) ஆதி.
இ.உ.யெ. (௧ய) எசே.௨.யெ.உ.

௩௧ சொல்லுகிறார்.—இந்த நகரமானது இஸரவேல் வயிசத்தாரும், யூதாவயிசத்தாரும், அவர்கள் இராசாக்களும், அவர்கள் பிரபுகளும், அவர்கள் ஆசானியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதா சனங்களும், மற்றயெருஷலேமியருடைய சகலநீமைகளினியித்தமும், நான் என்பார்வையினின்று இதைத்தாரப்படுத்துவதற்கும்,—அவர்கள் இதைக்கட்டினநான்முதல் இந்நான்வரைக்கும் என்னுடைய கோபத்தையும், உக்கிரத்தையுந் தோற்றுவிப்பதற்குங்காரணமாயிருந்தது.—

௩௨ அவர்கள் எனக்கு நேர்முகமாகாமல், பராமுகமானார்கள்: நான் சாக்கிரதையோடே அவர்களுக்கு உபதேசஞ்சொல்லிவந்தும், அவர்கள் உபதேசத்தை உட்கொள்ளுமிதற்குச் செவிக்கொடுக்கவில்லை.—அவர்கள் என்னாநம் தரிக்கப்பெற்ற வீட்டை அசுசிப்படுத்த, அதில் அரோசியமானவைகளை ஸ்தாபித்தார்கள்.—அவர்கள் மோலெக்குக்கென்று தங்கள் புத்திரரையும், தங்கள் புத்திரிகளையும் அக்கினியைக் கட்டக்கப்பண்ண, இன்றோயின்புத்திரனுடைய தாழ்ந்தபூமியிலுள்ள பாகாலின் உயர்ந்தஸ்தானங்களைக் கட்டினார்கள்; யூதாசனங்கள் பாவஞ்செய்வதற்கேதுவாய் இந்த அரோசியமான காரியத்தைச் செய்யும்பொருட்டு நான்கட்டினாயிடவில்லை, நினைக்கவயில்லையென்று யெகோவா சொல்லுகிறார்.

௩௩ இப்பொழுது கட்டத்தினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் பாபேவின் இராசாவின் கையில் ஒப்பிக்கப்படுமென்று நீங்கள் சொல்லிய இந்த நகரத்தைக் குறித்து இஸரவேலின் தேவனுடைய யெகோவா இவ்வாக்கைச் சொல்லுகிறார்.—பாருங்கள், நான் என்கோபத்தினாலும், என்குரோதத்தினாலும் மகா உக்கிரத்தோடே அவர்களைத்தூரத்திவிட்ட சமஸ்ததேசங்களினின்றும் அவர்களைச் சேர்த்து, இந்த ஸ்தானத்திற்குத்திரும்புவங்கொண்டுவந்து, விக்கினியின் நிவசிக்கப்பண்ணுவேன்.—அவர்கள் என்சனங்களாவார்கள், நான் அவர்களுக்குத் தேவனாவேன்.—அவர்கள் தங்களுக்குத் தங்களுக்குப் பின்வருஞ்சந்தியாருக்கும் நன்மையுண்டாகும்படி, சதாகாலமும் எனக்குப்பயப்படும்பொருட்டு நான் அவர்களுக்கு ஒரேமனதையும் ஒரேநடையையும் கொடுப்பேன்.—நான் அவர்களுக்கு நன்மைசெய்வதைவிட்டுவிடேனென்று நான் அவர்களைவேட நித்திய உடன்படிக்கைகளைப்பண்ணுவேன்; அவர்கள் என்னைவிட்டுநீங்காதபடி என்னைப்பற்றும்பயத்தை அவர்கள் இருதயங்களிலே சுவருவிப்பேன்.—அவர்களுக்கு நான் நன்மைசெய்யும்படி அவர்கள் மேல் சந்தோஷப்படுவேன், என் பூரண இருதயத்தோடும் பூரண மனதோடும் அவர்களை இந்தத்தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.—நான் இந்தச்சனங்களின்மேல் இந்தப்

பெரிய தீங்குகளெல்லாவற்றையும் வருவித்ததுபோல், இவர்களுக்கு நான் வாக்குத்தத்தம்பண்ணிய சகல நன்மைகளையும் இவர்களுக்கு வருவிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்.—மனுஷரும் மிருகமும் இல்லாமல் பாழாய்ப்போயிற்று; கட்தேயரின் கையில் அகப்பட்டுவிட்டதென்று நீங்கள் சொல்லுகிற இந்தத்தேசத்திலே நிலங்கள் கிரயத்திற்குக்கொள்ளப்படும்.—பென்யா மீன்தேசத்திலும் யெருஷலேமைச்சுற்றியிருக்கிற ஸ்தானங்களிலும், யூதா நகரங்களிலும், மலைகளிலிருக்கும் நகரங்களிலும், தாழ்ந்தபூமியிலிருக்கும் நகரங்களிலும், தென்கிசையிலிருக்கும் நகரங்களிலுஞ்சனங்களையிலேகொடுத்த நிலங்களைக் கொள்வார்கள்: கிரயபத்திரங்களை எழுதுவார்கள்: அவைகளுக்கு முத்திரையிடவார்கள், சாட்சிகளை வைப்பார்கள், நான் அவர்களைச்சிறையினின்று மீட்டுக்கொள்வேனென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லிற்று.

௩௩. அதிகாரம்.

௧. சிறையினின்று மீட்புண்டாகுமென்று தேவன் வாக்குத்தத்தஞ்செய்தல்: ௧. அந்தச்சாட்சியினியித்தம் உண்டாகும். ஆனந்தமின்னதென்று தீர்க்கதரிசனஞ்சொல்லல்: ௨. சி. கிளையென்னுந் கிறிஸ்துவைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லல்: ௩. அவர் இராச்சியம் நிலைப்படுமென்று முன்னுரைத்தல்.

எரேமியா சிறைச்சாலையின்பிராகாரத்தில் அடைபட்டிருந்தபொழுது, இரண்டாந்தரம் யெகோவாவின் வாக்கு அவனிடத்தில்,—சிருஷ்டிக்கத்தாவாகிய யெகோவாவும், ஸ்திரீப்படுத்துகிறதற்கு அதை உருவாக்குகிற யெகோவாவும், யெகோவாவென்னும் நாமத்தையுடைய வருமாகிய அவர்,—என்னைநோக்கிக்கூப்பிடு, நான் உனக்கு உத்தரந்தருவேன், உனக்கெட்டாதபெரியவைகளும் ஆச்சரியமானவைகளும் மறைபொருளையும் உனக்குத் தெரிவிப்பேனென்கிறார்.—போரெந்திரங்களினாலும், கட்டத்தினாலும், அழிக்கப்பட்ட இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா இராசாக்களின் வீடுகளையும் குறித்து,—இந்த நகரத்தின் சமஸ்ததீமையினியித்தமும் நான் என்னுடைய முகத்தை மறைத்தேன்; என்னுடைய கோபத்தினாலும் என் உக்கிரத்தினாலும் நான்கொலைசெய்த சனங்களின் பிரேதங்களைக்கொண்டு அவைகளை நிறைக்கும்படி அவர்கள் கட்தேயருடையுத்தத்தஞ்செய்யவருகிறார்கள்.—பார், நான் அவர்களுக்குச் சொஸ்தத்தையும், ஆரோக்கியத்தையுந் கொடுத்து, அவர்களைச் சொஸ்தப்படுத்துவேன், சமாதானஞ்சத்தியமென்னும் இவைகளின்பரிபூரணத்தை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.—யூதாவயிசத்தாரின் சிறையையும், இஸரவேல்வயிசத்தாரின் சிறையையும் நீக்கி, அவர்க

(௩௧) ஏசா.க.ச.௧. தானி.௧.௩. (௩௨) உ.இரா.௨.௧.௨௭. (௩௩) எசே.௧.௩.௩. (௩௪) எசே.௧.௩.௩. (௩௫) லேவி.௩.௨.௧. ௧.இரா. ௩.௧.௩. (௩௬) உபா.௩.௩. எசே.௧.௩.௩. (௩௭) எசே.௧.௩.௩. (௩௮) ஏசா.௩.௩. (௩௯) உபா.௩.௩. செப்.௩.௩. ஆமோ.௩.௩.—(௩௯. அதி. ௨.) ஏசா.௩.௩. யாத்.௩.௩. ஆமோ.௩.௩. ஆமோ.௩.௩. (௪) சல். ௩.௩. ஏசா.௩.௩. (௫) ஏசா.௩.௩.

தன் சமஸ்தசேனைகளும், தனக்காதீனமாயிருந்த பூமியிலுள்ள சமஸ்த இராச்சியத்தாரும் யெரூஷலேமக்கும் அதைச்சேர்ந்த சமஸ்த நகரங்களுக்கும் விரோதமாயுத்தஞ்செய்தபொழுது, எரேமியாவுக்குக்கிடைத்த யெகோவாவினவாக்காணது:—இஸரவேலின் தேவனாகிய யெகோவா இப்படிச்சொல்லுகிறார்; நீபோய் யூதாவின் இராசாவாகிய சிதிகியாவுடன்பேசி, அவனுடன், பார், நான் இந்தநகரத்தைப் பாபேலிராசாவின் கையிலொப்பிப்பேன், அவன் இதை அக்கினியினிலுத்தகிப்பான்.—நீ அவன் கைக்குத்தப்பாமல் பிடிக்கப்பட்டு, அவன் கையிலொப்பிக்கப்படுவாயே; உன் கண்கள் பாபேலுடைய இராசாவின் கண்களைக்காணும், அவன்வாய் உன்வாயோடேபேசும், நீ பாபேலுக்குப் போவாயென்று யெகோவா சொல்லுகிறார்.—யூதாவின் இராசாவாகிய சிதிகியாவே, நீ யெகோவாவின் வாக்கைக்கேள்; உன்னைக்குறித்து, யெகோவா, நீ கட்கத்தினுஞ்சாவதில்லைவென்று சொல்லுகிறார்.—நீ சமாதானத்தோடேசாவாய்; உனக்குமுன்னிருந்த இராசாக்களாகிய உன்முன்னோருக்குத் தூபமிட்டதபோல அவர்கள் உனக்குத் தூபமிடவார்கள்; ஐயோ, ஆண்டவனே என்று சொல்லி, உன்னைக்குறித்துப் புலம்புவார்கள்; நானே இவ்வாக்கைச் சொன்னேனென்பதை யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லிற்று.—அப்பொழுது யூதாவின் அரணைநகரங்களில் லாகீனும், அசேகாவும் மீந்திருந்தவைகள், பாபேலுடைய இராசாவின்சேனை யூதாவின் சமஸ்த நகரங்களிலும் மீந்திருந்த அவைகளுக்கும் யெரூஷலேமக்கும் விரோதமாக யுத்தஞ்செய்தபொழுது, எரேமியா தீர்க்கதரிசி, யெரூஷலேமிலே யூதாவின் இராசாவாகிய சிதிகியாவிடத்தில் இவ்வாக்குகடெல்லாவற்றையுஞ் சொன்னான்.

அ ஒருவனும் யூதனாகிய தன் சகோதரனை அடிமைப்படுத்தாதபடி, அவனவன் எபிரேயனாகிய தன் பணிவிடைக்காரனையும், எபிரேயனாகிய தன் பணிவிடைக்காரியையும் இஷ்டமாய்ப்போகும்படி விடவேண்டுமென்று அவர்களுக்கு விதலை பிரசித்தப்படுத்தும்பொருட்டு, இராசாவாகிய சிதிகியா யெரூஷலேமிலுள்ள சமஸ்த சனங்களோடும் உடன்படிக்கை செய்தபின்பு எரேமியாவுக்குக்கிடைத்த யெகோவாவினவாக்கு:—ஒவ்வொருவனுந் தன் தன் பணிவிடைக்காரனையும் பணிவிடைக்காரியையும் இனி அடிமைக்கொள்ளாமல் இஷ்டமாய்ப்போகும்படி விடவேண்டுமென்னும் உடன்படிக்கைக்குட்பட்ட சலபிரபுகளும், சமஸ்த சனங்களும் அதற்குச் செவிகொடுத்தார்கள், செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.—பின்பு அவர்கள் இஷ்டமாய்ப்போகும்படி விட்ட பணிவிடைக்காரரை

யும் பணிவிடைக்காரிகளையுந்திரும்பி வரச்செய்து, மறுபடியும் பணிவிடைக்காரராகவும் பணிவிடைக்காரிகளாகவும் அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.—ஆதலால் யெகோவாவினின்றும் உடையெகோவாவினவாக்கு எரேமியாவினிடத்தில்,—இஸரவேலின் தேவனாகிய யெகோவாவா, நான் உங்கள் பிதாக்களைச் சிறைச்சாலையாகிய எகிப்து தேசத்தினின்றும் புறப்படப்பண்ணினகாலத்தில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குச் சுவிற்கப்பட்ட எபிரேயனாகிய உங்களுக்கள் சகோதரனை அனுப்பிவிடவேண்டும்; அவன் உங்களிடத்தில் ஆறுவருஷஞ்சேவித்தபின்பு ஏழாம் வருஷத்தின் முடிவில் அவன் உங்களை விட்டு விட்டமாய்ப்போகும்படி விடுங்கடென்று சொல்லி அவர்களோடே உடன்படிக்கை செய்தேன்: உங்கள் பிதாக்களோ என்வாக்கைச் சிந்திக்கவுமில்லை, அதற்குச் செவிகொடுக்கவில்லை.—நீங்கள் இவ்வொருவரும் உங்களுக்கள் அயலானுக்கு விடுதலையைப் பிரசித்தப்படுத்தி, அப்பொழுது சீர்ப்பட்டிருந்தீர்கள்; என்பாலைக்குச் செவியையானதைச் செய்து, என்நாமந்தரிக்கப்பட்ட ஆலயத்தில் என்சந்நிதியில் இதற்காக உடன்படிக்கை பண்ணினீர்கள்.—நீங்கள் மாறி, தன் இஷ்டமாய்ப்போகும்படி விடுதலையாக்கின உங்களுக்கள் பணிவிடைக்காரனையும், உங்களுக்கள் பணிவிடைக்காரியையுந்திரும்பி வரச்செய்து, மறுபடியும் பணிவிடைக்காரராகவும் பணிவிடைக்காரிகளாகவும் அடிமைப்படுத்தி, என்நாமத்தை அவமதித்தீர்களென்று சொல்லுகிறார்.—நீங்கள் உங்களுக்கள் சகோதரனுக்கும், உங்களுக்கள் அயலானுக்கும் விடுதலையைப் பிரசித்தப்படுத்தும்படி எனக்குச் செவிகொடுக்கவில்லையென்று யெகோவா சொல்லுகிறார்: பாருங்கள், நான்கட்கத்திற்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்திற்கும் ஏற்ற விடுதலையை உங்களுக்கு விரோதமாய்ப்பிரசித்தப்படுத்துகிறேன்; நீங்கள் பூமியிலுள்ள சகல இராச்சியங்களிலுஞ் சிதற அடிக்கப்படுமபடி உங்களை ஒப்பிப்பேன்.—கன்றை இரண்டுண்டமாய்க்கண்டித்து, அத்துண்டுகளுக்கு இடையிலேசென்று, என்சந்நிதியிற் பண்ணின உடன்படிக்கையின்வாக்குகளை நிறைவேற்றாமல் உடன்படிக்கையை மீறின,—யூதாவின் பிரபுகளும், யெரூஷலேமின் பிரபுகளும், அண்ணகர்களும், ஆசாரியர்களும், கன்றினதுண்டுகளுக்கிடையிற் சென்ற தேசத்தின் சகல சனங்களும்—இம்மனிதரை, நான் அவர்களுக்குத் தருக்களின் கையிலும் அவர்களுடைய பிராணனைச் சேதிக்கவைக்கேடுகிறவர்களின் கையிலும் ஒப்பிப்பேன்: அவர்களுடைய பிணங்கள் ஆகாயத்துப்பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.—யூதாவின் இராசாவாகிய சிதிகியாவையும், உக

(இ) உ.நாளா.யெ.யெ. தானி.உ.சக. (க) உ.இரா.யெ.யெ. உ.இரா.யெ.யெ. உ.நாளா.யெ.யெ. (அ) யாத்.உக.உ.லேவி.உரு.யெ. சிதி.யெ.யெ. லேவி.உரு.யெ.யெ.—சக. (யெ) வச.உக. (யெ) யாத்.உக.உ. யாத்.உக.யெ. உபா.யெ.யெ. (யெ) உ.இரா.உக.யெ. சிதி.யெ.யெ. அதி.எ.யெ. (யெ) யாத்.உயெ.லேவி.யெ.யெ. (யெ) மத்.எ.உ. கலா.க.எ. யாத்.உ.யெ. உபா.உயெ.யெ. (யெ) ஆதி.யெ.யெ.யெ.

அவனுடைய பிரபுகளையும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்களுடைய பிராணனைச் சேதிக்கவகைதேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டு நீங்கின பாபேலுடைய இராசாவின் சேனையின் கையிலும் ஒப்பிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்.—பாருங்கன், நான்கட்டளையிட்டு அவர்கள் இந்தநகரத்திற்குத்திரும்புவரும் படிசெய்வேன்; அவர்கள் இதற்குவிரோதமாயுத்தஞ்செய்து, இதைப்பிடித்து, அக்கினியினால் தகிப்பார்கள்: யூதாவின் நகரங்களில்குடியிருப்பாரில்லாமல் அவைகளைப்பாழாக்குவேனென்பதை யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லிற்று.

௩௫. அதிகாரம்.

௧. ரேகாபியர் தங்கள் முன்னோருடைய கட்டளையைப்பாலித்தல்: ௨௨. யூதேயர் தங்கள் தேவனுடைய கட்டளையை மீறல்: ௨௩. ரேகாபியர் தங்கள் முன்னோரின் கட்டளையைப்பாலித்ததின் மித்தம் ஆசீர்வாதம் பெறல்.

யூதாதேசத்து இராசாவான யோஷியாவின் புத்திரனாகிய யோயாகீமுடைய இராசரிககாலத்தில், எரேமியாவுக்குக்கிடத்த யெகோவாவின் வாக்கு:—நீ, ரேகாபியருடைய விட்டுக்குப்போய், அவர்களோடேபேசி, அவர்களை யெகோவாவின் ஆலயத்தின் அறைகளிலொன்றிலேகொண்டுவந்து, திராட்சரசத்தை அவர்களுக்குக்குடிக்கக் கொடுவென்று சொல்லிற்று.—அப்பொழுது நான் யசனியாவின் பௌத்திரனும் எரேமியாவின் புத்திரனுமாகிய கபட்சினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய சகல புத்திரரையும், ரேகாபியருடைய வீட்டாரனைவரையும் அழைத்து, யெகோவாவுடைய ஆலயத்தின் பிரபுகளுடைய அறைக்கருகிலும், வாசற்காவலாளனாகிய லூயின் புத்திரனாகிய மசெயாவின் அறையின் மேலுமுள்ள இக்கலியாவின் புத்திரனும் தேவனுடைய தாசனுமாகிய ஆனானின் புத்திரருடைய அறையில் அவர்களைக்கூட்டிவந்து, திராட்சரசத்தினால் நிறைந்த சாடிகளையும், பாத்திரங்களையும் ரேகாபியர் சத்தாருக்கு முன்பாக நான் வைத்து, அவர்களை நோக்கி, திராட்சரசத்தைக் குடியுங்கொன்றேன்.—அதற்கு அவர்கள் நாங்கள் திராட்சரசத்தைக் குடிக்கிறதில்லை: ரேகாபியன் புத்திரனும் எங்கள் முன்னோனுமாகிய யோனாதாப் எங்களை நோக்கி, நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நெடுநாளாய்ச் சீவிக்கும்படி, —நீங்களும் உங்கன் சந்தியாரும் ஒரு பொழுதுத் திராட்சரசத்தைக் குடியாமலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதைக்காமலும், திராட்சரசத்தோட்டங்களை நாட்டாமலும், அவைகளைச் சந்தரித்துக்கொள்ளாமலும், உங்கள் ஆயுள் பரியந்தக் கூடாரங்களிலே வாசம்பண்ணுங்கொன்று கட்டளையிட்டான்.—அப்படியே எங்களுடைய முன்னோனும் ரேகாபியன் புத்திரனுமாகிய யோனாதாப் கட்டளையிட்ட வாக்கெல்

லாவற்றிற்கும் அமைந்து, நாங்களும், எங்களுடைய மனைவியரும், எங்களுடைய புத்திரரும், எங்களுடைய புத்திரிகளும் எங்கொள்ளாநாங்களிலுந் திராட்சரசக்குடியாமலும்,—நாங்கள் வசிக்கும்படி வீடுகளைக்கட்டாமலும், திராட்சத்தோட்டத்தை யாகிலும், வயல்வெளியையாகிலும், விதையை யாகிலும் கொள்ளாமலும்,—கூடாரங்களிலே தங்கி, எங்கள் பிதாவாகிய யோனாதாப் கட்டளையிட்டதெல்லாவற்றிற்கும் அமைந்து நடந்துவந்தோம்.—ஆனாலும் பாபேலின் இராசாவாகிய நெபுகத்தெர்சர் இந்தத்தேசத்திலேவந்த பொழுது, நாங்கள் கல்தேயரின் சேனைக்கும், சூரியருடைய சேனைக்கும் பயந்ததினால், யெரூஷலேமுக்குப் போவோம்வாருங்கொன்றோம்: அப்படியே நாங்கள் யெரூஷலேமிலேவாசமாவிருக்கிறோமென்றார்கள்.

பின்பு யெகோவாவின் வாக்கு எரேமியை யாவிடத்தில்,—நீ போய், யூதாசனங்களுக்கும் யெரூஷலேமியருக்கும் நோக்கி, நீங்கள் என்னுடைய வாக்களைச் சிந்திக்கும்படி என் உபதேசத்தை அங்கிகரிக்கமாட்டீர்களோவென்று யெகோவா சொல்லுகிறார்.—திராட்சரசக்கு யெசுடிக்கலாகாதென்று ரேகாபியன் புத்திரனாகிய யோனாதாப் தன் புத்திரர்களுக்குக் கட்டளையிட்ட வாக்கு நிறைவேறுகின்றது; அவர்கள் இந்நாள் வரைக்கும் அதைக்குடியாமல் தங்கள் பிதாவின் கட்டளைக்கமைந்து நடந்துவருகிறார்கள்: நானும் உங்களிடத்தின்பேசிச் சாக்கிரதையோடே உங்களுக்குப்போதித்துவந்தேன், ஆனாலும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை; நான் சாக்கிரதையோடே எந்தாசராகிய தீர்க்கதரிசிகள் சமஸ்தரையும் உங்களிடத்திலனுப்பி,—நீங்களையெவரும் உங்களுக்கன் தீமையான வழிகளை விட்டுத் திரும்பி, உங்கள் நடைகளைச் செவ்வைப்படுத்துங்கள், அந்நியதேவர்களைச் செவிக்கும்படி அவர்களைப்பின்பற்றுகிறவர்கள், அதினால் நான் உங்களுக்கும் உங்கள் முன்னோருக்கும் அளித்த தேசத்திலே வசிப்பீர்களென்று சொல்லுவீத்தேன்: ஆனாலும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை, சிந்திக்கவில்லை.—ரேகாபியன் புத்திரனாகிய யோனாதாபின் சந்தியார் தங்கள் புத்தா தங்களுக்கிட்ட கட்டளையைக்காத்து நடந்தும், இந்தச் சனங்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை என்று இஸரவேலின் தேவனும் சேலுபதியுமாகிய யெகோவா சொல்லுகிறார்.—நான் அவர்களிடத்தின்பேசியும் அவர்கள்கேட்கவில்லை; நான் அவர்களைக்கூப்பிட்டும் அவர்கள் உத்தரந்தரவில்லை; இனிமீத்தம் நான் யூதாவின் மேலும், யெரூஷலேமியரனைவரமேலும் அவர்களுக்கு விரோதமாக நான் சொல்லிய சகல தீமையையும் வருவிப்பேன் பாருங்கொன்று, இஸரவேலின் தேவனும் சேலுபதியான தேவனும் சேலுபதியான தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லிற்று.

(௩௫. அதி. ௨.) ௨. இரா. ௨. ௨௫. ௧. நானா. ௨. ௫. ௧. இரா. ௧. ௫. (ச) ௨. இரா. ௨. ௨௧. ௨. இரா. ௨. ௨௫. ௧. நானா. ௧. ௨. ௫. ௨. இரா. ௨. ௨௫. யாத். ௨. ௨. ௨. எபே. ௧. ௨. ௧. (யச) ௨. நானா. ௩. ௨. ௨. (யெ) நீதி. ௧. ௨. ௧. எசா. ௧. ௨. ௨.

வந்தனதுவாயினால் இவ்வாக்குகளை யெல்லாம் மெனக்குச் சொல்ல, நான் மையினுலே பத்திரத்தில் எழுதினேனென்றான்.—அப்பொழுது பிரபுகள் பாருக்கை நோக்கி, நீயும் எரேமியாவும் போய் ஒளித்திருங்கள்; நீங்கள் இருக்குமிடத்தை ஒருவரும் அறியப்படாதென்றார்கள்.

௨௩ பின்பு அவர்கள் இலேககனாகிய இலீஷாமாவின் அறையிலே சுருட்பத்திரத்தை வைத்து விட்டு, பிராகாரத்தில் இராசாவிடத்திலே போய், இராசாவின் செவிக் கேடும் படி வாக்குகளை யெல்லாம்

௨௪ தெரிவித்தார்கள்.—அதினால் இராசா அந்தச் சுருட்பத்திரத்தைக் கொண்டுவரும் படி யெகூதியை அனுப்ப, யெகூதி அதை இலேககனாகிய இலீஷாமாவின் அறையினின்று எடுத்துக் கொண்டபொழுது.

௨௫ யெகூதி இராசாவின் செவிகளிலும், இராசாவின் சமீபத்தில் நின்ற சமஸ்த பிரபுகளின் செவிகளிலும் ஏறும்படி அதை வாசித்தான்.—ஒன்பதாம் மாதமாகிய அந்தச் சமயத்தில் இராசாதேவகாலத்தின் அறையிலிருந்தான்: அவனுக்கு முன்பா

௨௬ கக் கணப்பெரி கிறதாயிருந்தது.—யெகூதி மூன்று நாலு ஒற்றைகளை வாசித்த பின்பு, இராசா இலேககனுடைய கத்தியினால் அந்தச் சுருட்பத்திரத்தைக் கண்டதுண்டமாகி, சுருள் முழுவதும் கணப்பிலுள்ள அக்கினியினால் வெந்து திரும்படி

௨௭ கணப்பிலுள்ள அக்கினியில் எறிந்தான்.—இந்தவாக்குகளைக் கேட்ட இராசாவாயினும், அவன் தாசரில் ஒருவனாயினும் பயப்படவில்லை, தங்கள் உகுதங்கள் வஸ்திரங்களைக் கிழிக்கவுமில்லை.—எஸ்னானும், திலாயாவும், கிமரியாவும் அந்தச் சுருட்பத்திரத்தை எரிக்காதபடிக்கு இராசாவை வேண்டிக் கேட்டும் அவன் அவர்களுக்குச் செவி

௨௮ கொடுக்கவில்லை.—பாருக்கென்னும் இலேககனையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படி, இராசா இராசா புத்திரனாகிய இரகமேலுக்கும், அஸ்ரியேலின் புத்திரனாகிய செராயாவுக்கும், அப்தேயேலின் புத்திரனாகிய வெலேமியாவுக்கும் கட்டளையிட்டான்: ஆனாலும் யெகோவா அவர்களை மறைத்தார்.

௨௯ இராசா அந்தச் சுருட்பத்திரத்தையும், அதிலே பாருக் எரேமியாவின் வாயாற் சொல்ல எழுதியிருந்த வாக்குகளை யுந் தகித்த பின்பு, யெகோ

௩௦ வாவின் வாக்கு எரேமியாவின் டத்தில்,—நீ திரும்பவும் வேறொரு சுருட்பத்திரத்தை எடுத்து, அதில் யூதாவின் இராசாவாகிய யோயாகீம் சுட்டெரித்த முதலானுக்கு சுருட்பத்திரத்திலிருந்த முந்தின

௩௧ வ வாக்குகளை யெல்லாம் எழுது.—பின்பு நீ யூதாவின் இராசாவாகிய யோயாகீமை நோக்கி, பாபேலின் இராசா நிச்சயமாக வந்து, இந்தத்தேசத்தை நாசப்படுத்தி, இதின் இன்று மனுஷரையும் மிருகங்களையும் ஒழியப்பண்ணுவானென்று நீ எழுதின தேதென்று சொல்லி, அந்தச் சுருட்பத்திரத்தைச் சுட்டெரித்தாயென்பதை யெகோவா சொல்லுகிறார்.—ஆதலால் யூதாவின் இராசாவாகிய யோ

யாகீமைக் குறித்து, யெகோவா, தாவீதின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்க அவன் வமிசத்தில் ஒருவனுமிரான்: அவனுடைய பிரேதம் பகவின் வெயிலிலும், இரவின் உறைந்த பனியிலும் எறியப்படும்.—நான் அவனையும், அவனுடைய கூகவமிசத்தையும், அவனுடைய தாசரையும் அவரவர் அக்கிரமத்தினிமித்தந் தண்டித்து, அவர்கள் மேலும், யெருஷலேமியர் மேலும், யூதாவின் புருஷர் மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியதும் அவர்கள் கேளாததுமாகிய சகலத்

மையையும் வருவிப்பேனென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லச் சொல்லிற்று அப்பொழுது எரேமியா வேறொரு சுருட்பத்திரத்தை எடுத்து, நெரியாவின் புத்திரனாகிய பாருக்கென்னும் இலேககனிடத்தில் அதைக் கொடுத்தான்; இவன் யூதாவின் இராசாவாகிய யோயாகீம் அக்கினியினால் சுட்டெரித்த புத்தகத்திலுள்ள வாக்குகளை யெல்லாம் எரேமியா வாயாற் சொல்ல அதில் எழுதினான்: அவைகளும் மன்றி, அவைகளைப்போல இன்னும் அநேகவாக்குகளுங் கூட்டப்பட்டன.

௩௨ திரத்தை எடுத்து, நெரியாவின் புத்திரனாகிய பாருக்கென்னும் இலேககனிடத்தில் அதைக் கொடுத்தான்; இவன் யூதாவின் இராசாவாகிய யோயாகீம் அக்கினியினால் சுட்டெரித்த புத்தகத்திலுள்ள வாக்குகளை யெல்லாம் எரேமியா வாயாற் சொல்ல அதில் எழுதினான்: அவைகளும் மன்றி, அவைகளைப்போல இன்னும் அநேகவாக்குகளுங் கூட்டப்பட்டன.

௩௭. அதிகாரம்.

௧. கல்தேயர் நீங்கிய பின்பு, தேவனிடத்தில் பிரார்த்திக்கும்படி எரேமியாவைச் சிதிகியா வேண்டல்: ௩. கல்தேயர் திரும்பியெருஷலேமைத்தகிப்பார்களை நூர்க்கதரிசனஞ்சொல்லல்: ௧௧. அதினிமித்தம் எரேமியா சிறைச்சாலையில் கட்டப்படல்: ௧௬. எரேமியா இராசாவுடன் சம்பாஷித்துச் சகாயங்கிடைக்கும்படி வேண்டல்.

பாபேலின் இராசாவாகிய நெபுகத்நெச்சர்யோயாகீமின் புத்திரனாகிய கோனியாவின் பட்டத்திற்கு யூதாதேசத்தில் இராசாவாக ஏற்படுத்திய யோஷியாவின் புத்திரனாகிய சிதிகியா அரசாண்டான்.—அவனும், அவன் தாசரும், தேசத்தின்

௨ சனங்களும் யெகோவா எரேமியாதீர்க்கதரிசியைக் கொண்டு சொல்லிய வாக்குகளுக்குச் செவிகொடுக்கவில்லை.—சிதிகியா இராசா வெலே

௩ மியாவின் புத்திரனாகிய யெருக்கலையும், மாசெயாவின் புத்திரனாகிய செப்பனியாவென்னும் ஆசாரியனையும் எரேமியாதீர்க்கதரிசியினிடத்தில்,

௪ நம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி, எங்கள் நிமித்தம் விண்ணப்பம் பண்ணவேண்டுகென்று சொல்லச் சொல்லி அனுப்பினான்.—அப்பொழுது அவர்கள் எரேமியாவைச்

௫ சிறைச்சாலையில் கைக்காததினால், அவன் சனங்களுக்குள்ளே போக்குவரவு செய்திருந்தான்.—யெருஷலேமை வளைந்த கல்தேயர் பார்வோனுடைய சேனை எகிப்தினின்று புறப்பட்டதென்று சமாசாரத்தைக் கேள்விப்பட்ட பொழுது,

௬ அவர்கள் யெருஷலேமை விட்டுப்போனார்கள். அப்பொழுது யெகோவாவின் வாக்கு எரேமியா தீர்க்கதரிசியுடனே,—என்னிடத்தில் எ

(௨௨) ஆமோ.௩.௧௫. (௨௪) ௨.இரா.௨௨.௧௧. ஏசா.௩௬.௨௨. ஏசா.௩௭.௧.—(௩௭. அதி. ௧.) ௨.இரா.௨௪.௧௭. ௨.நா. ௩.௧௬.௧. (௨) ௨.நா. ௩.௧௬.௧.௨.௧. (௩) ௨.இரா.௨௪.௭. எசே. ௧.௧௭.௧. அதி. ௩௬.௨௧.

உசாவும்படிக்கு உங்களை என்னிடத்தில் அனுப்பிய யூதாவின் இராசாவை நோக்கி, பார், உங்களுக்குத் துணைசெய்யவந்த பார்வோனுடைய சேனை தன்சகயதேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப் போம்.—கல்தேயர்திரும்பிவந்து இந்த நகரத்திற்கு விரோதமாக யுத்தஞ்செய்து, இதைப்பிடித்து, அக்கினியினால் எரிப்பார்களென்று இஸரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.—கல்தேயரிச்சயமாய் எங்களைவிட்டுப்போவார்களென்று சொல்லி, நீங்கள் உங்களைமோசப்படுத்தாதிருங்கள்: அவர்கள் போகமாட்டார்கள்.—

10 நீங்கள் உங்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சமஸ்தசேனையிலும் உங்களால் வெட்டுண்டு காயப்பட்ட மனிதர்மாத்திரம் அவர்களில் மீந்திருந்தாலும், இவர்களுந் தங்கள் தங்கள் கூடாரங்களிலெழுந்து, அக்கினியினால் இந்த நகரத்தைத்தகிப்பார்களென்பதாக யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லுகின்றது.

11 பார்வோனுடைய சேனைக்கு அஞ்சி, கல்தேயரின் சேனை யெருஷலேமினின்று புறப்பட்ட பொழுது,—எரேமியாசனங்களுக்குள் தன்சுதந்தரத்தின் பங்கைப் பெறும்படியாகப் பேய்யாமீன் தேசத்திற்குப்போகிறதற்கு யெருஷலேமை விட்டு நீங்கினான்.—அவன் பேய்யாமீன் வாசலிலிருக்க, அவ்விடத்திலுள்ள வாசற்காவலாளரில் அனூரியவன்பெளத்திரனும், ஷெலேமியாவின் புத்திரனுமாகிய இரீயாவென்னும் நாமத்தை யுடைய ஒரு பிரதானி எரேமியாதீர்க்க தரிசியைப்பிடித்து, நீ கல்தேயர்பட்சத்தைச்சாருகிறாயென்று சொல்ல,—எரேமியா, அது பொய்; நான் கல்தேயர்பட்சத்தைச்சாருகிறதில்லையென்றான். ஆனாலும் இரீயா எரேமியாவுக்குச் செவிகொடாமல், அவனைப்பிடித்து, அவனைப்பிரபுகளிடத்தில் கொண்டுபோனான்.—இதின்மீதம் பிரபுகள் எரேமியாவின்மேல்கோபம்கொண்டு அவனை அடித்து, இலேககனாகிய யோனாதானுடைய வீட்டில் அவனைச்சிறைப்படுத்தினார்கள்: அவர்கள் அதைச்சிறைச்சாலையாக்கியிருந்தார்கள்.

12 எரேமியா இருட்டறைகளிலும் நிலவறைகளிலும் பிரவேசித்தான், நெடுநாள் எரேமியா அங்கே தங்கினபின்பு,—சிக்கியா இராசா ஆளனுப்பி அவனைவரச்செய்து, இராசாதன்வீட்டில் இரகசியமாய் அவனை நோக்கி, யெகோவாவினால் வாக்குண்டுபோனென்று கேட்க, எரேமியா உண்டு, பாபேல் இராசாவின் கையில் நீ ஒப்பிக்கப்படுவீரென்றான்.—பின்னும் எரேமியா சிக்கியா இராசாவை நோக்கி, நீங்கள் என்னைச்சிறைச்சாலையில் வைக்கும்படிக்கு நான் உமக்கும், உம்முடைய பணிவிடைக்காரருக்கும், இந்தச்சனங்களுக்கும் என்ன குற்றஞ்செய்தேன்.—பாபேலின் இராசா உங்களுக்கும் இந்தத்தேசத்திற்கும் விரோதமாய் வரமாட்டானென்று உங்களிடத்தில் தீர்க்கதரிசனஞ்சொல்லிய தீர்க்கதரிசிகள் இப்பொழுது

எங்கே.—ஆதலால் என் ஆண்டவனே, இராசா உயவே, இலேககனாகிய யோனாதானின் வீட்டுக்கு நான்திரும்பிப்போகவிடாதிரும்; நான்சாவேன், என் பிரார்த்தனையை நீர் அங்கிகரிக்கும்படி உம்மைவெண்டுகிறெனென்றான்.—அதினால் சிக்கிய உசாயா இராசா எரேமியாவைச் சிறைச்சாலையின்பிராகாரத்தில் வைக்கவும், நகரத்தில் அப்பம் ஒழியுமட்டுந் தினமும் அப்பஞ்சுகிறவர்களின்வீதியினின்று அவனுக்கு அப்பத்துண்டுகொடுக்கவுங்கட்டினயிட்டான். இவ்விதமாய் எரேமியா சிறைச்சாலையின்பிராகாரத்தில் தங்கினான்.

௩௮. அதிகாரம்.

௧. எரேமியா மல்கியாவின் சிறைச்சாலையில் ஒப்பிக்கப்படல்: ௭. எபேத்மெலெக் அவனைவிடுவித்தல்: ௮. அவன் இராசாவுக்கு ஆலோசனை சொல்லல்: ௨௮. அந்த ஆலோசனையை மறைக்கும்படி இராசா கட்டினயிட்டல்.

இந்த நகரத்திலே தங்கியிருக்கிறவனெவனோ, அவன் கட்கத்தினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் நாசமடைவான்: கல்தேயரிடத்தில் போகிறவனெவனோ அவன் பிழைப்பான்; கொள்ளைப்பொருள்போல அவன் தன் பிராணனைப்பெற்றுச் சிவப்பானென்று யெகோவா சொல்லுகிறாரென்றும்,—இந்த நகரம் பாபேலுடைய இராசாவின் சேனையின்கையில் ஒப்பிக்கப்பட அவர்களிதைப்பிடிப்பார்களேயென்று யெகோவா சொல்லுகிறாரென்றும், எரேமியா சமஸ்தசனங்களையும் நோக்கிச் சொல்லியவாக்குகளை,—மத்தானின்புத்திரனாகிய வுபிபத்தியாவும், பஷ்கூரின்புத்திரனாகிய கிதவியாவும், ஷெலேமியாவின் புத்திரனாகிய யூகாலும், மல்கியாவின் புத்திரனாகிய பஷ்கூருங்கேட்டார்கள்.—பின்பு பிரபுகள் இராசாவை நோக்கி, இந்த மனுஷனைக் கொல்லும்படி வேண்டுகிறோம்: இப்படிப்பட்ட வாக்குகளைப் பேசுவதினால் இந்த நகரத்திலே மீந்திருக்கும் படைவீரருடைய கைகளையும், சமஸ்தசனங்களின் கைகளையும் மெலிவடையும்படி பண்ணுகிறான்: இவன் இந்தச்சனங்களுக்குத் தீமையையென்றிநன்மையைத்தேடுகிறானில்லையென்றார்கள்.—அப்பொழுது சிக்கியா இராசா, பாருங்கள், அவன் உங்களைக்கொள்ளியிருக்கிறான்: இராசா உங்களை எதிர்த்து ஒன்றுஞ்செய்யமாட்டானென்றான்.—அதினால் அவர்கள் எரேமியாவைப்பிடித்து, அவனைச்சிறைச்சாலையின்பிராகாரத்தில் இராசாவுத்திரனாகிய மல்கியாவினுடைய தரவிலேபோட்டார்கள்: எரேமியாவைக்கயிறுகளினால் இறக்கிவிட்டார்கள். அந்தத்தரவிலே சேறே ஒழியச் சலமில்லை: எரேமியாசேற்றிலேபுகுதந்தான்.

அவர்கள் எரேமியாவைத் தரவிலேபோட்டதை இராசாவின் வீட்டிலிருந்த கூடியினாகிய எபேத்மெலெக்கென்னும் ஒரு அண்ணகன்கேள்விப்பட்டான்; அச்சமயத்தில் இராசாபெய்யாமீனுடைய வாசலிலிருந்தான்.—எபேத்மெ

லெக் இராசா வீட்டினின்று புறப்பட்டுப்போய்
 ௧ இராசாவின் டத்தில், —என் ஆண்டவனே, இராசாவே, இந்தச் சனங்கள் எரேமியா தீர்க்கதரிசியைத் தூவிலேபோட்டார்கள்; அவனுக்கு இவர்கள் செய்ததெல்லாம் பெரிய தீமை, அவன்தானிருக்குமிடத்தில் பசியினால் இறந்துபோவானே: நகரத்திலே உணவுப்பொருளில்லையென்றான். —அப்பொழுது இராசா எபேத்மெலெக் கென்னுங் கூவுயினே நோக்கி, நீ இவ்விடத்தினின்று முப்பது புருஷரைக் கூட்டிப்போய், எரேமியா தீர்க்கதரிசி இறந்துபோகுமுன் அவனைத் தூவிலினின்று தூக்கி விடென்று கட்டளையிட்டான். —அப்படியே எபேத்மெலெக் அந்தப்புருஷரைத்தள்ளினாலே கூட்டிக்கொண்டு, இராசாவின் வீட்டில் பொக்கிஷசாலையின் கீழிருந்தஸ்தானத்திற்கென்று, பிறல் சிலைகளையும் பழங்கந்தைகளையும் எடுத்து, அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவிடத்தில் தூவிலிட்டு இறக்கிவிட்டான். —
 ௨ எபேத்மெலெக் கென்னுங் கூவுயின் எரேமியாவை நோக்கி, பிறல் சிலைகளையும் பழங்கந்தைகளையும் உம்முடைய அக்கின்களின் கயிறுகளுக்குக் கீழேவைத்துக்கொள்ளுமென்று சொல்ல, எரேமியா அப்படியே செய்தான். —அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளினாலே தூவிலினின்று தூக்கிவிட்டார்கள்: பின்பு எரேமியா சிறைச்சாலையின் பிராகாரத்தில் தங்கினான்.
 ௩ பின்பு சிதிகியா இராசா ஆளனுப்பி, எரேமியா தீர்க்கதரிசியை யெகோவாவின் ஆலயத்தின் மூன்றாம் பிரவேசஸ்தானத்திலே தன்னிடத்தில் அழைப்பித்தான்: இராசா எரேமியாவை நோக்கி, நான் உன்னிடத்தில் ஒரு காரியங்கேட்கிறேன்; நீ எனக்கொன்றும் மறைக்கவேண்டாமென்றான். —அப்பொழுது எரேமியா சிதிகியாவை நோக்கி, நான் உமக்குத்தெரிவித்தால் நிச்சயமாய் என்னைக்கொலை செய்துவிடலவா, நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும் அதை அங்கிரியா திருப்பீரல்லவாவென்று சொல்ல, —சிதிகியா இராசா எரேமியாவிடத்தில் இரகசியமாய், நான் உன்னைக்கொல்லாமலும், உன் பிரானைச் சேதிக்கவகை தேடுகிற சனங்களின்கையில் ஒப்பியாமலும் இருப்பேனென்று, என் ஆத்தமாவின் சிருஷ்டிகர்த்தாவாகிய யெகோவாவின் நித்தியத்துவத்தைக்கொண்டு உனக்கு ஆணையிடுகிறேனென்றான். —அப்பொழுது எரேமியா சிதிகியாவை நோக்கி, நீர் நிச்சயமாய்ப்பாபேலுடைய இராசாவின் பிரபுகளிடத்தில் புறப்பட்டுப்போனால் உமது ஆத்தமாவீத்திருக்கும், இந்த நகரம் அக்கினியினாலே தகிக்கப்படமாட்டாது; நீரும் உம்முடைய வயிச்சத்தாரும் பிழைப்பீர்வீராகன். —நீர் பாபேலுடைய இராசாவின் அபிபதிகளிடத்திலேபோகாதிருந்தாலோ, இந்த நகரம் கல்தேயரின் கையில் ஒப்பிக்கப்படும், அவர்கள் இதை அக்கினியினால் தகிப்பார்கள், நீர் அவர்கள் கைக்குத்தப்பவேமாட்டென்றே இலரவேலின்

தேவனுக்கு சேருபதியான தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறாரென்றான். —சிதிகியாகிய இராசா எரேமியாவிடத்தில், கல்தேயர்தங்களைச் சேர்ந்த யூதேய சனங்களின் கையில் என்னை ஒப்பிக்க, அவர்கள் என்னைப்பரிசாசம் பண்ணுவார்களென்று அஞ்சுகிறேனென்றான். —அ உய்தற்கு எரேமியா, அவர்கள் உம்மை ஒப்பிக்கமாட்டார்கள். நான் உம்மோடே பேசும் யெகோவாவின் வாக்குக்குக் கீழ்ப்படியும்படி உம்மை வேண்டுகிறேன்: அதினால் உமக்கு நன்மையுண்டாகும், உம்முடைய ஆத்தமாவீக்கும். —அவர்களிடத்தில் போக நீர் சமத்தியா திருந்தால், பாரும், யூதாவுடைய இராசாவீட்டில் மீந்திருக்குஞ்சகலஸ்திரிகளும் வெளியே பாபேலு இராசாவின் பிரபுகளிடத்தில் கொண்டுபோகப்படுவார்கள்; அந்தஸ்திரிகள், உம்முடைய சிநேகர் உம்மை எவி, உம்மை மேற்கொண்டார்கள்: உம்முடைய கால்கள் சேற்றில் புதைந்தன, அவர்களோபரா முகம்பண்ணினார்கள் என்பார்கள். —உம்முடைய உயசகலஸ்திரிகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்திற்கொண்டுபோவார்கள்: நீரும் அவர்களுடைய கைக்குத்தப்பாமல் பாபேலு இராசாவின் கையினால் பிடிக்கப்படுவீர். —இந்த நகரத்திக்கப்படுவதற்கு நீ ஏதுவா உயிருப்பாயென்னும் இவ்வாக்கையெகோவாவானக்குத் தெரிவித்திருக்கிறாரென்றான்.
 அப்பொழுது சிதிகியா எரேமியாவை நோக்கி, உசரீ இவ்வாக்குகளை ஒருவனுக்குஞ்சொல்லாதே, நீ சாவதில்லை. —நான் உன்னைடே பேசினேனென்பதை அபிபதிகள் கேள்விப்பட்டிட்டு, உன்னிடத்தில் வந்து, உன்னை நோக்கி, நீ இராசாவுக்குத் தெரிவித்ததை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு மறையாதே, அப்பொழுது உன்னைக் கொலை செய்ய மாட்டோம், இராசா உனக்குச் சொல்லியதையும் எங்களுக்குச் சொல்லவேண்டாமென்று கேட்பார்களாகில், —நீ அவர்களை நோக்கி, நான் யோனாதா உசரூடையவீட்டிலே சாகும்படி அங்கே என்னைத்திரும்ப அனுப்பவேண்டாமென்று இராசாவின் சமூகத்தில் விண்ணப்பம் பண்ணினேனென்பதைச் சொல்லென்றான். —பின்பு அபிபதிகள் யாவ உளரும் எரேமியாவிடத்தில் வந்து கேட்டார்கள்: அவன் இராசா கட்டளையிட்ட எல்லா வாக்குகளின் படிக்கும் அவர்களுக்கு உத்தரஞ்சொன்னான். காரியத்தை அறியாததினால் அவனாலே பேசாமல் விட்டார்கள். —அதுமுதல் எரேமியா உய்யெழுஷலேம் பிடிக்கப்படும் நான் வரைக்குஞ்சிறைச்சாலையின் பிராகாரத்தில் தங்கினான்: யெழுஷலேம் பிடிக்கப்பட்ட சமயத்திலும் அங்கேயிருந்தான்.
 ௩௬. அதிகாரம்.
 ௧. யெழுஷலேமைப்பிடித்தல்: ச. சிதிகியாவைக்குருடனாகிப்பாபேலுக்குக் கொண்டுபோய்விடல்: அ. நகரத்தைத்தகித்துச் சனங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுபோதல்: ட. க. நெபுகத்

(௨௬) எசா. இ. எ. டி. (௨௭) உ. இரா. உ. ச. ௨. (௨௯) க. சா. மு. ௩. ச. — (௩௬. அதி.)
 எ. அ. ௩.

நெத்சர் எரேமியாவைக்குறித்துக் கட்டளையிடல்: யெ.எபேத்மெலெக்கைப்பற்றி யெகோவா வாக்கு தந்ததஞ்செய்தல்.

யூதாவின் இராசாவாகிய சிதிகியா அரசாண்ட ஓன்பதாம்வருஷம்பத்தாம்மாத்திஸ்,பாபேலின் இராசாவாகிய நெபுகதநெச்சரும் அவனுடைய சகலசேனைகளும் யெருஷலேமக்கு விரோதமாய்வந்து, அதை முற்றிக்கைபோட்டார்கள்.—
உ சிதிகியாவின் பதினொராம்வருஷம் நாலாம்மாதம் ஓன்பதாந்தினத்தில், நகரத்தின்மதில் இடித்துவழியாக்கப்பட்டது.—அப்பொழுது பாபேலுடைய இராசாவின் சகலபிரபுகளாகிய நெர்கல்ஷரேத்சர், சம்காரநேபோ, சர்சேசியம், இரப்சாரிசு, நெர்கல்ஷரேத்சர், ரப்பாய் என்பவர்களும் பாபேலின் இராசாவினுடைய மற்றப்பிரபுகளாயாவரும் பிரவேசித்து, நவாசலில் உட்காந்தார்கள்.
ஈ யூதாவின் இராசாவாகிய சிதிகியாவும் படைவீரர்களும் அவர்களைக்கண்டமாத்திரத்தில் ஓடி, இராத்திரிகாலத்தில் இராசாவின் தோட்டத்தின் வழியாய் இரண்டமதில்களுக்கு கிடையிலுமுள்ள வாசலால் புறப்பட்டுப்போனார்கள்: அவன்சமுழியின்வழியாய்ச்சென்றான்.—கல்தேயருடைய சேனை அவர்களைத்தொடர்ந்து, யெரிகோவின் வெளிகளில் சிதிகியாவையனுதி, அவனைப்பிடித்து, அமாத்தேசத்திலுள்ள ரிப்லாவுக்குப் பாபேலின் இராசாவாகிய நெபுகதநெத்சரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக்குறித்துத் தீர்ப்புச்செய்தான்.—பின்பு பாபேலின் இராசா ரிப்லாவிலே சிதிகியாவின் புத்திரரை அவன்முன்பாகக் கொலைசெய்தான்: யூதாவின் சகலமேற்குலத்தாரையும் பாபேலின் இராசாகொலைசெய்தான்.—மேலும் அவன் சிதிகியாவின் கண்களைத்தோண்டி, அவனைப் பாபேலுக்குக் கொண்டிபோகும்படி அவனுக்குப்பித்தளைவிலங்குபூட்டினான்.
அ இராசாவின் வீட்டையும், சனங்களின் வீடுகளையும் கல்தேயர் அக்கினியினுல்தகித்து, யெருஷலேமின் மதில்களை இடித்தார்கள்.—நகரத்தில் தங்கியிருந்த சனங்களையும், தன்னைச்சார்ந்த சனங்களையும், மீந்திருந்த மற்றச்சனங்களையும் காவற்சேனையாகிய நெபூசராதான் பாபேலுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.—ஒன்று மில்லாத தரித்திரசனங்களிற்சிலரைக் காவற்சேனையாகிய நெபூசராதான் யூதாதேசத்திலிருக்கச்செய்து, அக்காலத்தில் அவர்களுக்குத்திராட்சத்தோட்டங்களையும், வயல் நிலங்களையும்கொடுத்தான்.
க ஆனலும்எரேமியாவைக்குறித்துப்பாபேலின் இராசாவாகிய நெபுகதநெத்சர், காவற்சேனையாகிய நெபூசராதானிடத்தில்,—நீ அவனை அழைத்து, அவன்மேல் கடைச்சம்வைத்து, அவனுக்கொருநீமைபூட்டுசெய்யாமல், அவன் உனக்

குச்சொல்லியபிரகாரமாகவே அவனைநடத்துவாயென்று கட்டளையிட்டான்.—ஆதலால் காவற் யகசேனையாகிய நெபூசராதானும், நெபூஷஸ்பான், இரப்சாரிசு, நெர்கல்ஷரேத்சர், ரப்பாய் என்பவர்களும் பாபேலின் இராசாவுடைய மற்றெல்லப்பிரபுகளும்,—எரேமியாவைச்சிறைச்சாலையின் பிரகாரத்தினின்று விடுவித்து, விட்டுக்கு அழைத்துக்கொண்டுபோகும்படிக்கு, அவனை ஷாபானுடைய பெளத்திரனும் அகீகாயின் புத்திரனும்மாகிய சிதலியாவிடத்தில் ஒப்பித்தார்கள்: அப்படியே அவன்சனங்களுக்குள்ளே வாசம்பண்ணினான்.

எரேமியா சிறைச்சாலையின்பிரகாரத்தில் அயெருடைக்கப்பட்டிருக்கையில், யெகோவாவின் வாக்கு அவனிடத்தில்,—நீபோய், கூவுதியுதி யசைய எபேத்மெலெக்கோடேபேசி, இவரவேவின் தேவனுஞ் சேனையாகிய யெகோவா, பார், நன்மைக்காகவல்ல, நீமைக்காகவே என்னுடையவாக்குகளை இந்தநகரத்தின்மேல் நிறைவேற்றுவேனென்று சொல்லுகிறார்; அத்தினத்தில்அவைகள் உன்முன்பாக நிறைவேறும்.—நானே அந்நாளில் உன்னைவிடுவிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்: நீ பயப்படுகிற மனிதர்களையில் ஒப்பிக்கப்படமாட்டாய்.—நான் யாநிச்சயமாக உன்னைவிடுவிப்பேன், நீ கட்டகத்திலுல்தழாய், நீ என்னில் நம்பிக்கைவைத்தபடியினால் நான் உன் பிராணனைக் கொள்ளிப்பொருளைப்போல உனக்குத் தருவேனென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லச் சொல்லிற்று.

சுய. அதிகாரம்.

க. எரேமியா விடுதலைபெற்றுக்கிதலியாவிடத்திற் போதல்: எ. சிதறஅடிக்கப்பட்டயூதேயர் கிதலியாவிடத்திற் செல்லல்: யக. நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேலின் துராவோசனை யோகானுனல்தெரிவிக்கப்படல்.
யெருஷலேமிலும் யூதாவிலும்நின்றசிறையாக்கிப்பாபேலுக்குக்கொண்டுபோகப்பட்ட சனங்களுக்குள் விலங்குகளிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனையாகிய நெபூசராதான் விடுதலையாக்கி, ராமாநகரத்தினின்றுபோகவிட்டபின்பு, எரேமியாவுக்குக்கிடைத்த யெகோவாவின் வாக்கு:—காவற்சேனையாகிய எரேமியாவை அழைத்து, அவனைநோக்கி, உன் தேவனாகிய யெகோவா இந்தஸ்தானத்தைக்குறித்து இந்தத்தீழையைக்கூறியிருந்தார்.—நீங்கள் யெகோவாவின் வாக்குக்கமையாமல், அவருக்குவிரோதமாய்ப்பாவஞ்செய்தபடியால்இதுஉங்களுக்குநேரிட்டது: யெகோவா தாம்சொல்லியபிரகாரமாகவே வருவித்தார்.—இன்றைத்தினம்உன்கையிலிடப்பட்ட விலங்குகளினின்று உன்னைவிடுவித்தேன். பார், என்னோடேபாபே

(க) உ.இரா.உரு.க—ச. (ச) உ.இரா.உரு.ச., (டு) உ.இரா.உக.கக. (எ) எசேச.யஉ.யக. (அ) உ.இரா.உரு.க. (க) உ.இரா.உரு.யக., ஆதி.க.எ.கக. (யக) தானி.க.யஉ. (யஅ) க.தானா.டு.உய. சங்.க.எ.சய.—(சய) ஆதி. க. உபா.உக.உச.உரு. தானி.க.யக. (ச) ஆதி.உய.யடு.

லுக்குவரஉனக்குச்சம்மதமானால் வா; நான் உன்னைக்கடாட்சிப்பேன்: என்னுடன் பாபேலுக்கு வர உனக்கு இஷ்டமில்லாதிருந்தால் இங்கேயிரு: பார், தேசம்முழுவுதம் உன் முன்னிருக்கின்றது: நீ போவதற்கு எவ்விடம் உனக்கு நன்மையும் வசதியுமாயிருக்குமோ, அவ்விடத்திற்குப் போவென்றான்.—இவன் திரும்பாமல் நின்றதினால் அவன், பாபேலின் இராசா யூதாவின் நகரங்களின்மேல் அதிபதியாக ஏற்படுத்திய ஷாபானின் பெளத்திரனும் அகீகாமின் புத்திரனுமாகிய கிதலியாவிடத்தில் திரும்பிப்போய், சனங்களுக்குள் அவனுடன் வாசம்பண்ணு: நீ போவதற்கு எவ்விடம் உனக்குவசதியோ, அவ்விடத்திற்குப்போவென்றான். பின்பு காவற்சேரூபதி அவனுக்கு உணவுப்பொருளையும், காணிக்கையையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான்.—அப்பொழுது எரேமியாயிஸ்பாவில் அகீகாமின் புத்திரனாகிய கிதலியாவிடத்திற்குப்போய், தேசத்தில் மீந்திருந்த சனங்களுக்குள் அவனுடன் வாசம்பண்ணினான்.

பாபேல் இராசா, அகீகாமின் புத்திரனாகிய கிதலியாவைத் தேசத்தின்மேல் அதிபதியாக ஏற்படுத்தினானென்றும், பாபேலுக்குச் சிறைகொண்டுபோகப்படாத தரித்திரராகிய சிலபுருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும் அவன் வசத்தில் ஒப்பித்தானென்றும், வெளிகளிலுள்ள சேரூபதிகள் யாவரும் அவர்களுடைய சனங்களுங்கேட்டபொழுது,—நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேலும், காரேயாவின் புத்திரனாகிய யோகானும், யோராதானும், தன்கூடேத்தின் புத்திரனாகிய செராயாவும், நிதோபாத்தியனாகிய ஏபாயின் புத்திரரும், மாகாத்தியரிலொருவனுடைய புத்திரனாகிய யசனியாவும், தங்கன்சனங்கனோடே மிஸ்பாவுக்குக் கிதலியாவிடத்தில் வந்தார்கள்.—அப்பொழுது ஷாபானின் பெளத்திரனும், அகீகாமின் புத்திரனுமாகிய கிதலியாவும் அவர்களை நோக்கி, நீங்கள் கல்தேயரிடத்தில் சேவிக்கப் பயப்படவேண்டாம்: தேசத்திலே வாசம்பண்ணிப் பாபேல் இராசாவிடத்திற்குச் சேவியுங்கள், அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.—பாருங்கள், நான் என்னிடத்தில் வருங் கல்தேயரிடத்திற்குச் சேவிக்கும்படி மிஸ்பாவிலே வாசம்பண்ணுகிறேன்: நீங்களோ, திராட்சரசத்தையும், கோடைகாலத்தின் பழத்தையும், எண்ணெயையுஞ்சேகரித்து உங்கள் பாத்திரங்களிலேவையுங்கள், உங்கன்வசமாயிருக்கிற நகரங்களில் வாசம்பண்ணுங்கனென்று அவர்களையும் அவர்கள் சனங்களையும் நோக்கி ஆணையிட்டான்.—மோவாபிலும், அம்மோன் புத்திரருக்குள்ளும், ஏதோமிலும், மற்றச் சகல தேசங்களிலுமிருந்த யூதர், பாபேல் இராசா யூதாவின் சிலரை மீதியாக விட்டு, ஷாபானின் பெளத்திரனும் அகீகாமின் புத்திரனுமாகிய கிதலியாவை அவர்களுக்கிப்பதி

யாக ஏற்படுத்தினானென்றுகேட்டபொழுது,—யூயெதரெல்லாரும் தாங்கள் துரத்திவிடப்பட்ட சகலஸ்தானங்களிலும் நின்று மிஸ்பாவிலே யூதாதேசத்திற்கிதலியாவிடத்தில் வந்து, திராட்சரசத்தையும், கோடைகாலத்தின் பழத்தையும் மிகுதியாகக் கூட்டிவைத்தார்கள்.

அப்புறம் காரேயாவின் புத்திரனாகிய யோகானும், வெளிகளிலுள்ள சகலசேரூபதிகளும் மிஸ்பாவில் கிதலியாவிடத்தில் வந்து,—அவனை நோக்கி, உன்னைக்கொலை செய்யும்படி அம்மோன் புத்திரரின் இராசாவாகிய பாகாவில், நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேலே அனுப்பினென்பதை அறிவாயாவென்றார்கள்; அகீகாமின் புத்திரனாகிய கிதலியா அவர்களை நம்பவில்லை.—பின்பு யூகாரேயாவின் புத்திரனாகிய யோகானும், மிஸ்பாவிலே கிதலியாவுடன் இருக்கியமாகப்பேசி, ஒருவரும் அறியாமல் நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேலேக்கொலைசெய்வதற்கு என்னைப்போகவிடும்படி நான் உன்னைவேண்டுகிறேன்: உன்னுடன் சேர்ந்த யூதரெல்லாரும் கிதலியாவுடனும், யூதாவில் மீந்திருக்குஞ் சனங்கள் நாசமடையவும் அவன் உன்னைக்கொலைசெய்யவேண்டிய தென்னவென்றான்.—அகீகாமின் புத்திரனாகிய கிதலியா, காரேயாவின் புத்திரனாகிய யோகானை நோக்கி, நீ இந்நகராரியத்தைச் செய்யாதே: நீ இஷ்மாவேலேக்குறித்துச் சொல்லுகிறவாக்குப்பொய்யென்றான்.

சக. அதிகாரம்.

க. இஷ்மாவேல் கிதலியா முதலானவர்களைக் கொல்ல, எஞ்சிய சனங்களையழைத்துக்கொண்டு அம்மோனியருடைய தேசத்துக்குப்போம்படிபுறப்படல்: யூ. காரேயாவின் புத்திரனாகிய யோகானும் அவர்கள் கையின் றெஞ்சிய சனங்களை விடுவித்து, கல்தேயருக்குப் பயந்து எளித்து தேசத்துக்குப்போக ஆயத்தப்படல்.

பின்பு ஏழாமாத்தத்தில் இராசாவின் சத்திலுள்ள இலீஷாமாவின் பெளத்திரனும், நிதனியாவின் புத்திரனுமாகிய இஷ்மாவேல் இராச்சிய பிரதானிகள் பத்தப்பேரைக்கூட்டிக்கொண்டு, மிஸ்பாவில் அகீகாமின் புத்திரனாகிய கிதலியாவிடத்தில் வந்தான்; அவர்கள் மிஸ்பா நகரத்தில் ஏகமாய்ப் போசனம்பண்ணினார்கள்.—அப்பொழுது நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேலும் அவனோடுருந்த பத்தப்பேரும் எழுந்து, பாபேலின் இராசா தேசத்திற்கு அதிபதியாக ஏற்படுத்திய ஷாபானின் பெளத்திரனும் அகீகாமின் புத்திரனுமாகிய கிதலியாவைக்கட்கத்தினாலே கொலைசெய்தார்கள்.—மிஸ்பாவிலே கிதலியாவின் டத்திலிருந்த யூதரெல்லாரையும், அங்கேகாணப்பட்ட படைரூராகிய கல்தேயரையும் இஷ்மாவேல் கொலைசெய்தான்.—மற்றநாள் அவன் கிதலியாவைக்கொலைசெய்ததை ஒருவரும் அறியாதிருக்கையிலும்,—தாடியைச்சிறைத்து, வஸ்திரங்க

(இ)உ.இரா.உ.உ.உ.,(சு)நியா.உ.ய.க.(எ)உ.இரா.உ.உ.உ.,(ய)உ.பா.க.க.அ.(யச)அதி.சக.ய.—(சக.அதி.க.)உ.இரா.உ.உ.உ.உ.(உ)உ.இரா.உ.உ.உ.உ.(இ)லேவி.யூ.உ.உ.உ.உ.உ.பா.யச.உ.உ.சா.யூ.உ.உ.க.சாமு.க.எ. உ.இரா.உ.உ.உ.

னைக்கிழிந்து, தங்களைக்கீறிக்கொண்டிருந்த எண் பதுசனங்கள் வகிகேமிலும், ஹிலோவிலும், ஷுமாரியாவிலும் நின்று யெகோவாவின் ஆலயத்தில்கிறதற்காகக் காணிக்கைகளை யுந் தூபவருக்கத்தையுந் தங்கள்கைகளிலே கொண்டுவந்தார்கள்.—அப்பொழுது நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேல் மிஸ்பாவின்னிறுபுறப்பட்டு, அவர்களைச் சந்திக்கும்படி அழுது அழுதுசென்று, அவர்களை அணுகினபொழுது அவர்களை நோக்கி, அகீகாமின் புத்திரனாகிய கிதலியாவிடத்தில் வாருங்கள் என்று.—அவர்கள் நகரத்தின் மத்தியிலே வந்தபொழுது, நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேலும் அவனோடுருந்த சனங்களும் அவர்களைக்கொலைசெய்து ஒரு குழிக்குள் எறிந்து விட்டார்கள்.—அவர்களில்பத்துப்பேரோ இஷ்மாவேலே நோக்கி, எங்களைக் கொலைசெய்யாதீரும்: கோதுமையும், வாற்கோதுமையும், எண்ணெயும், தேனுமாகிய புதைபொருள் எங்களுக்குண்டென்றார்கள். ஆதலால் இஷ்மாவேல் அவர்களை அவர்கள் சகோதரரோடே கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.—இஷ்மாவேல் கிதலியாவின் மித்தங்கொலைசெய்த சனங்களின் பிளே தங்களை யெல்லாம், ஆசா இராசா இஸரவேலின் இராசாவாகிய பாஷாவுக்குப் பயந்ததினிமித்தம் தோண்டின அந்தக்குழியில் எறிந்துவிட்டான்: நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேல் கொலையுண்டவர்களின் சவங்களினால் அதை நிரப்பினான்.—பின்பு இஷ்மாவேல் மிஸ்பாநகரத்தில் மீந்திருந்த சமஸ்தசனங்களை யுஞ்சிறைபிடித்துக்கொண்டுபோனான், இராசாவின் குமாரத்திகளையும், காவற்சேனாபதியாகிய நெபூசராதான் அகீகாமின் புத்திரனாகிய கிதலியாவிடத்தில் ஒப்பித்த மிஸ்பாவில் மீந்திருந்த சமஸ்த சனங்களையும், நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேல் சிறைப்படுத்தி, அம்மோன் புத்திரர் பட்சத்தில் போவதற்குப் புறப்பட்டான்.

நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேல் செய்த தீமையை எல்லாம், காரேயாவின் புத்திரனாகிய யோகானானும் அவனோடுருந்த சமஸ்த சேனாபதிகளும் கேள்விப்பட்டபொழுது,—அவர்கள் சகல மனுஷரையும் கூட்டிக்கொண்டு, நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேலை எதிர்த்து யுத்தஞ்செய்கிறதற்குப் போய், கியோனிலுள்ள பெரியதடாகங்களின் சமீபத்தில் அவனைக்கண்டார்கள்.—இஷ்மாவேலோடேயிருந்த சகல சனங்களும் காரேயாவின் புத்திரனாகிய யோகானானையும் அவனோடுருந்த சகல சேனாபதிகளை யுயங்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.—இஷ்மாவேல் மிஸ்பானினின்றி சிறைபிடித்துக்கொண்டுபோன சமஸ்த சனங்களும் முகந்திருப்பிக்காரேயாவின் புத்திரனாகிய யோகானானிடத்தில் வந்தார்கள்.—நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மா

வேல் எட்டுப்பேரோடே யோகானானின் கைக்குத்தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.—காரேயாவின் புத்திரனான யோகானானும், அவனோடுருந்த சமஸ்த சேனாபதிகளும் அகீகாமின் புத்திரனாகிய கிதலியாவைக் கொலைசெய்தபின்பு, நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேல் மிஸ்பாவிலிருந்து கொண்டுபோனவர்களும், தங்கள் கியோனில் விடுதலையாக்கித்திரும்பும்படி செய்ய மீந்த சகலசனங்களருமாகிய யுத்தவீரரையும், ஸ்திரிகளையும், குழந்தைகளையும், அண்ணகர்களையுஞ்சேர்த்துக்கொண்டு,—பாபேல் இராசா, யெதேசத்துக்கு அதிபதியாக ஏற்படுத்திய அகீகாமின் புத்திரனாகிய கிதலியாவை நிதனியாவின் புத்திரனாகிய இஷ்மாவேல் கொலைசெய்ததினிமித்தம் கல்தேயருக்குப் பயந்தபடியினால்,—எகிப் யுதுக்குப்போகப் புறப்பட்டு, பேதல்கேம் நகரத்தைச் சேர்ந்த கிமாமென்னும் ஸ்தானத்தில் வாசம் பண்ணினார்கள்.

௪௨. அதிகாரம்.

க. தேவனைப் பிரார்த்திக்கும்படி யோகானான எரேமியாவை வேண்டல்: எ. யூதாதேசத்தில் தங்கினால் நன்மையுண்டாகுமென்றும், எகிப்துக்குப்போனால் நாசமுண்டாகுமென்றும் தெரிவித்தல்: டி. அவர்கள் படத்தினிமித்தம் எரேமியா அவர்களைக்கண்டித்தல்.

அப்பொழுது சகல சேனாபதிகளும், காரேயாவின் புத்திரனாகிய யோகானானும், ஓஷாயாவின் புத்திரனாகிய யசனியவும், சியோர்பெரியோராகிய சகல சனங்களுஞ் சமீபித்துவந்து,—எரேமியாதீர்க்கதரிசியை நோக்கி, நாங்கள் செய்யும் விண்ணப்பத்தை அங்கிகரிக்கும்படி உம்மை வேண்டுகிறோம்; உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடி, அநேகரில் மீந்திருக்கிற நாங்கள் கொஞ்சப்போர்: நாங்கள் நடக்கவேண்டியவழியும், நாங்கள் செய்யவேண்டிய காரியமும் இன்னதென்று உம்முடைய தேவனாகிய யெகோவா, எங்களுக்குத்தெரிவிக்கும்படிக்கு,—மீந்திருக்கிற இவர்களெல்லாருக்காகவும் உம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கிப் பிரார்த்தனைபண்ணுமென்று சொல்ல,—எரேமியாதீர்க்கதரிசியை அவர்களை நோக்கி, நான்கேட்டேன்; பாருங்கள், உங்கள் வாய்க்கு களின்படி நான் உங்கள் தேவனாகிய யெகோவாவை நோக்கிப் பிரார்த்தனைபண்ணுகோள்; யெகோவா உங்களுக்கு அருளிச்செய்யும் உத்தரத்தை உங்களுக்குத்தெரிவிப்பேன்; யாதொன்றும் உங்களுக்கு மறைக்கமாட்டேனென்றான்.—அதினால் அவர்கள் எரேமியாவை நோக்கி, உம்முடைய தேவனாகிய யெகோவா உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லி அனுப்புஞ்சகல காரியங்களுக்குமேற்க நாங்கள் செய்யாதிருந்தால், எங்களுக்குக்கிடையில் யெகோவா சத்தியமும் உண்

(க) க. இரா. ௩௫. ௨௨. உ. நாளா. ௩௬. ௬. (ய) அதி. ௪௩. ௭, ௮, ௩௬. (ய௨) உ. சாமு. ௨. ௩௬. (ய௩) உ. சாமு. ௩. ௬௭, ௬௮.—(௪௨. அதி. க.) அதி. ௪௩. ௮, ௩௬. (௨) க. சாமு. ௭. ௮. ஏசா. ௬. ௭. யா. ௬. ௫. ௩௬. லேவி. ௨. ௬. ௨௨. (க) எஸ். ௮. ௨௨. (௪) க. இரா. ௨௨. ௩௭. க. சாமு. ௩. ௩௮. அப். ௨. ௩. ௨௩. (௫) ஆதி. ௩. ௬. ௪௮. உபா. ௬. ௬.

சு மையுமுன்ன சாட்சியாயிருக்கக்கடவர்.—நாங்கள், உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய யெகோவாவின் வாக்கு நன்மையாயினும் தீமையாயினும் நாங்கள் அதற்கமைந்து நடப்போம்; எங்கள் தேவனாகிய யெகோவாவின் வாக்குக்கு அமைந்து நடக்கும்பொழுது, எங்களுக்கு நன்மையுண்டாகுமென்றார்கள்.

எ பத்துநாள்சென்றபின்பு யெகோவாவின் வாக்கு எரேமியாவுக்குக்கிடத்தது.—அப்பொழுது அவன், காரேயாவின் புத்திரனாகிய யோகானாயும், அவனொருநடந்தசமயத்தேசனாகிய யெகோவாவும், சிறியோர் பெரியோராகிய சகலசனங்களை

சு அழைத்து, —அவர்களைநோக்கி, நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் சமூகத்தில் உங்கள் விண்ணப்பத்தைச் செலுத்தும்படி என்னை அனுப்பினீர்களே.—அவர், நீங்கள் இறந்ததேசத்திலே வாசம்பண்ணினால் நான் உங்களைக்கட்டுவேன், உங்களை இடியேன், உங்களைநாட்டுவேன், பிடுங்கமாட்டேன்: நான் உங்களுக்குச் செய்த தீமையைப்பார்த்து இரங்குகிறேன்.—நீங்கள் பாய்ப்புகிற பாபேலின் இராசாவுக்குப்பயப்படவேண்டாம், அவனுக்குப்பயப்படவேண்டாமென்று யெகோவா சொல்லுகிறார்: அவன்கையினின்றும் உங்களை விடுவீத்து இரட்சிக்கும்படி உங்களைநோடே இருக்கிறேன்.—

யெ நான் உங்கள்மேல் கிருபைகூருவேன், அவன் உங்களுக்குத்தயைசெய்து, நீங்கள் உங்கள்தேசத்திற்குத்திரும்பிவரும்படி செய்வானென்கிறார். யெ நீங்களோ அப்படியல்ல, நாங்கள் இறந்ததேசத்திலே வாசம்பண்ணமாட்டோம்; நாங்கள் யுத்தத்தைக்காணாமலும், எக்காளத்தின் தொனியைக்கேளாமலும், ஆகாரம் இல்லாமையாற் பசிகொள்ளாமலும் யிருக்கிற, —எகிப்துதேசத்துக்குப்போய் அங்கே வாசம்பண்ணுவோமென்று சொல்லி உங்கள் தேவனாகிய யெகோவாவின் வாக்குக்கமை யொயாதிருநீர்களாகில், —யூதாவில் மீந்திருக்கிற சனங்களே, யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனுஞ்சேனாகிய யெகோவா, நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களை அதற்குநோக்கி, அதிற் பிரவேசித்து, அங்கே வாசம்பண்ணும்படி போனால், —நீங்கள் பாய்ப்புகிற கட்டம் எகிப்துதேசத்தில் உங்களைப்பிடிக்கும், நீங்கள் அஞ்சுகிற பஞ்சம் எகிப்தில் உங்களைத் தொடர்ந்துவரும்; அங்கே நீங்கள் சாவீர்கள்.—எகிப்திலே வாசம்பண்ண வேண்டாமென்று அவ்விடத்திற்குப் போகத் தங்கள் முகங்களை அதற்குநோக்குஞ் சகல சனங்களுங்கட்கத்தினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலுஞ்சாவார்கள்: அவர்களில் ஒருவரும் நான் வருவார்க்குநீமைக்குத் தப்பவும் மீந்திருக்கவுமாட்டார்களென்கிறார்.—யெருஷலேமியார் மேல் என்கோபமும் உக்கிரமுஞ்சொரிந்ததுபோல, நீங்கள் எகிப்திற் பிரவேசித்தபின்பு உன் உக்கிரமும் உங்கள்மேலுஞ்சொரியும்: நீங்கள் சாபமும், அற்புதமும், நிரந்தையும், அவமானமுமாவீர்கள்; நீங்கள் இனி இறந்தலானத்தை ஒரு பொழுதுங்காணமாட்டீர்களென்று இஸ்ரவேலின் தேவனுஞ்சேனாகிய யெகோவா சொல்லுகிறார்.

யூதாவில் மீந்திருக்கிற சனங்களே, நீங்கள் எகிப்துக்குப் போகவேண்டாமென்று யெகோவா உங்களைக்குறித்துச் சொன்னார்: இன்றைத்தினம் நான் உங்களுக்குரைத்தினேன், இதை நிச்சயித்துணருங்கள்.—நீ நம்முடைய தேவனாகிய யெகோவாவின் டத்தில்திரந்தனை பண்ணி, நம்முடைய தேவனாகிய யெகோவா சொல்லும் யாவற்றையும் எங்களுக்குத்தொரிவி; அவற்றின்படி நாங்கள் செய்வோமென்று சொல்லி உங்கள் தேவனாகிய யெகோவாவின் டத்தில் என்னை நீங்கள் அனுப்பின பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய்க்க படஞ்செய்தீர்கள்.—நான் இன்றைத்தினம் உங்க உக்ளிடத்தில் அதைத் தொரிவித்தேன்; ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் வாக்குக்கும், அவர் என்னைகொண்ட உங்களுக்குச் சொல்லி அனுப்பின எந்தக் காரியத்துக்குஞ்செவிகொடுக்கவில்லை.—ஆதலால் நீங்கள் உவாசம்பண்ணும்படி போகவிரும்புகிற ஸ்தானத்திலே கட்கத்தினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலுஞ்சாவீர்கள், இதையே நீங்கள் நிச்சயித்து அறியுங்களென்றான்.

சு. அதிகாரம்.

சு. யோகானான் எரேமியாவின் வாக்கியத்தை மதியாமல் அவனையும் எஞ்சிய சனங்களையும் எகிப்துக்குக்கொண்டுபோதல்: அ. பாபேல் இராசாவின் எகிப்துதேசஞ்செய்க்கப்படுமென்று எரேமியாநீர்க்கதரிசனஞ்சொல்லல்.

எரேமியா, எல்லாச்சனங்களுக்கும் அவர்கள் தேவனாகிய யெகோவா தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லி அனுப்பின அவர்களுடைய தேவனாகிய யெகோவாவின் சகலவாக்குகளையுஞ்சொல்லி முடித்தபின்பு, —ஒஹாயாவின் புத்திரனாகிய யோகானானும், மற்ற அகங்காரமுள்ளவர்களும் எரேமியாவைநோக்கி, நீ சொல்வது பொய்: எகிப்திலே வாசம்பண்ணும்படி நீங்கள் அங்கே போகவேண்டாமென்று சொல்லும்பொருட்டு நம்முடைய தேவனாகிய யெகோவா உன்னை எங்கு டத்தில் அனுப்பவில்லை.—கல்தேயர் எங்களைக் கொலைசெய்கிற தற்காவது எங்களைப் பாபேலுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோவதற்காவது எங்களை அவர்கள் கையில் ஒப்பிக்கும்படி நெரியாவின் புத்திரனாகிய பாருக் எங்களுக்கு விரோதமாய் உன்னை எவ்விடெனன்றார்கள்.—காரேயாவின் புத்திரனாகிய யோகானானும், சகலசேனாகிய யெகோவாவின் யூதாதேசத்தில் வாசம்பண்ணும்படி யெகோவா

(ய) அ.தி.சு.எ. உபா.க.உ.சு. (யச) ஏசா.சு.க. (யஉ) சங்.க.ச.இ.ச.சு. (யஓ) உபா.ய.எ.ய.சு. லூக். க.க. (யச) எசேக்.ய.க.அ. (யஅ) சக.அ.ய.க. (யக) உபா.ய.எ.ய.சு. (உஉ) எசேக்.சு.ய.க.—(சு. அ.தி. உ.) அ.தி.ச.உ.ச.

விண் வாக்குக்குச் செவிகொடுக்கவில்லை.—தூரத்திலிடப்பட்ட சகலசாதிகளிலுமிருந்து திரும்பவும் யூதேயாதேசத்தில் வாசம்பண்ணுகிறதற்கு வந்த யூதர்களில் மீள்வார்களும், காவற்சேனாபதியாகிய நெபூசராதானால் ஷாபானின் பெனத்திரனும் அகோயின் புத்திரனாகிய கிதலியாவின் கையில் ஒப்பிக்கப்பட்டவர்களாகிய சகலபுருஷரும், ஸ்திரீகளும், குழந்தைகளும், இராசாவின் குமாரத்திகளுமான எல்லாரையும், எரேமியாதீர்க்கதரிசியையும், நெரியாவின் புத்திரனாகிய பானூக்கும், காரோயாவின் புத்திரனாகிய யோகானூக்கும் சகலசேனாபதிகளுங்கூட்டிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குப் போய் விட்டார்கள்: அவர்கள் யெகோவாவின் வாக்குக்கமையாமல் தப்பாநெஸ்வரைக்கும் போய்ச்சேர்ந்தார்கள்.

பின்பு தப்பாநேசில் எரேமியாவுக்குக்கிடைத்த யெகோவாவின் வாக்கு:—**கீ** உன்கையில் பெரிய கற்களை எடுத்து யூதாசனங்களுக்கு முன்பாக அவைகளைத் தப்பாநேசிலுள்ள பார்வோனுடைய வீட்டின் பிரவேசஸ்தானத்துக்குச் சமீபத்திலிருக்கிற குளையின் களிமண்ணிலேபுதைத்து வைத்து,—அவர்களைநோக்கி, இஸரவேலின் தேவனுஞ் சேனாபதியாகிய யெகோவா, பாருங்கள், எந்தாசனாகிய நெபுகத்நெச்சரென்னும் பாபேலின் இராசாவை வரவழைத்து, நான் புதைப்பித்த இந்தக்கற்களின்மேல் அவனுடைய சிக்காசனத்தைஸ்தாபிப்பேன்; அவன் இவைகளின்மேல் தன் சிக்காசனகூடாரத்தை விரிப்பான்.—அவன் வந்து எகிப்து தேசத்தை வதைத்து, கொலைக்குநேமித்தவர்களைக் கொலைக்கும், சிறைக்கு நேமித்தவர்களைச் சிறைக்கும், கட்கத்துக்கு நேமித்தவர்களைக் கட்கத்துக்கும் ஒப்பிப்பான்.—நான் எகிப்தின் தேவர்களுடைய ஆலயங்களில் அக்கினிகொளுத்துவேன்; அவன் அவைகளைத்தகிப்பான், அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டெபோவான்: ஒரு மேய்ப்பன் தன்போர்வையினால் போர்த்துக்கொள்வதுபோல் அவன் எகிப்து தேசத்தினுலே தன்னைப்போர்த்து, அவ்விடத்தினின்றே சமாதானத்தோடே புறப்பட்டுப் போவான்.—அவன் எகிப்து தேசத்திலுள்ளபேத்ஷிமெஷின் சிலைகளைத்தகர்ப்பான்; எகிப்தியரின் தேவர்களுடைய ஆலயங்களை அக்கினியினால் தகிப்பாடுவென்கிற ரென்பதைச் சொல்லென்றது.

சச. அதிகாரம்.

க. தேவபூசையினிமித்தம் யூதேயர்நாசமடைதல்: **யக.** தேவபூசைக்காரரையும் எகிப்தியரையும் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லல்: **யடு.** யூதேயரின் மனக்கடினத்தைத் தெரிவித்தல்: **உய.** அத்தினிமித்தம் எரேமியா அவர்களைக் கண்டித்தல்: **உச.** அனைவர்மேலும் பின்னுமொரு கண்டிதவாக்கியத்தைச் சொல்லல்: **உக.** எகிப்து தேசத்து இராசா சத்துருவின் கையிலொப்பிக்கப்படுவா வென்று முன்னுரைத்தல்.

எகிப்து தேசத்தில் வாசம்பண்ணி மிக்தோலிலும், தப்பாநேசிலும், நோப்பிலும், பத்ரோசுநாட்டிலுந்தக்கின சமஸ்தயூதரையும் குறித்து எரேமியாவுக்குக்கிடைத்தவாக்கு:—இஸரவேலின் தேவனும் சேனாபதியாகிய யெகோவா, நான் யெருஷலேமின்மேலும் யூதாவின் சகலகரங்களின்மேலும் வருவித்த தீமைகளைல்லாங்கண்டீர்கள்.—பாருங்கள், அவர்கள் தாங்களும், நீங்களும், உங்கன்முன்னேரும் அறியாத தேவர்களுக்குத் தூபங்காட்டுகிறதினாலும் செவிக்கிறதினாலும் என்னைக் கோபப்படுத்தும்படி செய்த தீமையினிமித்தம் அவைகள் இந்நாளில் பாழாய்க்கிடக்கின்றன, அவைகளில் வசிப்பார் ஒருவருமில்லை.—நானோ, ஆ, நான் வெறுக்கிற இந்த அரோசியமான காரியத்தைச் செய்யாதிருக்கென்று எந்தாசராகிய தீர்க்கதரிசிகள் யாவரையும் கொண்டெவிரைத்து சொல்லி அனுப்பினேன்.—அவர்களோ அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டாமல் தங்கள் தீமையை விட்டுத் திரும்பும்படி சிந்திக்கவுமில்லை, செவிசாய்க்கவுமில்லை.—ஆதலால் என் உக்கிரமும் என்கோபமும்முன்னே, யூதாவின் நகரங்களிலும் யெருஷலேமின் வீதிகளிலுஞ்சொரிந்தன; அதினால் அவைகள் இன்றிருக்கிறபடி அவாந்தரமும் வெறுமையுமாயிருக்கின்றனவென்றார்.—இஸரவேலின் தேவனும் சேனாபதியான தேவனுமாகிய யெகோவா, நீங்கள் பூமியிலுள்ள சருவ தேசத்தார்களுக்கும் உங்களைச் சேதிக்கிறதற்குச்சாரமும் அவமானமுமாகிய எகிப்து தேசத்திலே தங்கி, அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, உங்கள் கைகளின்கிரியைகளினால் என்னைக் கோபப்படுத்தி, யூதாவில் ஒருவரும் உங்களுக்குள் மீள்திராபடிக்கும் உங்கன்புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், குழந்தைக்கும் உங்கன் பிராணனுக்கு விரோதமாய் இவ்வளவு தீமை செய்யவேண்டிய தென்ன.—யூதா தேசத்திலும் யெருஷலேமின் வீதிகளிலும் உங்கள் முன்னோர்கள் செய்த தீமையையும், யூதாவின் இராசாக்கள் செய்த தீமையையும், அவர்களுடைய மனைவியர் செய்த தீமையையும், நீங்கள் செய்த தீமையையும், உங்கன்மனைவியர் செய்த தீமையையும், நீங்கள் மறந்துவிட்டீர்களா.—இந்நாளவரைக்கும் அவர்கள் மனஸ்தாபப்பட்டுவியில்லை, பயப்படவுமில்லை, உங்கன்பார்வைக்கும், உங்கன்முன்னோரின் பார்வைக்கும் முன்பாக நான் வைத்த வேதத்துக்கும், விதிப்பிரமாணங்களுக்குமேற்ககடக்கவுமில்லையென்று சொல்லுகிறார்.

ஆதலால் இஸரவேலின் தேவனும் சேனாபதியாகிய யெகோவா, பாருங்கள், யூதாவமிசம் முழுவதையுஞ் சேதிக்கிறதற்கு நான் தீமைக்காக என் முகத்தை உங்களுக்கு நேராக் குவேன்.—எகிப்து தேசத்திலே தங்கும்படி தம் உங்கன் முகங்களை அதற்கு நேராக்கின யூதாவின் மீள்

(க) அதி.ச.ய.யக.யஉ. அதி.சக.ய. அதி.கக.ய. (எ) ஏசா.க.ய.ச. (ய) ஏசே.உ.க.ய.அ.உ.ய. (யக) சக.யக.க. (யஉ) அதி.சக.உ.உ.—(சச. அதி. க.) யாத.ய.ச.உ. ஏசா.யக.யக. (க) உபா.யக.எ. (ச) உ.கா.எ.க.க.ய.டு. (எ) அதி.ச.உ.ய.அ. (அ) எண்.யக.க.அ. (ய) சங்.டு.க.ய.எ. நீதி.உ.அ.ய.ச. (யக) லேவி.ய.எ.ய.உ. ஆமோ.க.ச.

திருக்கிறமனைகளைச் சேர்த்துக்கொள்வான், அவர்களெல்லாரும் எகிப்துதேசத்தில் நாசமடைவார்கள், அவர்கள்விருவார்கள்; கட்டகத்தினாலும் பஞ்சத்தினாலும் நாசமாவார்கள்: சிறியோர்பெரியோர்யாவரும் கட்டகத்தினாலும் பஞ்சத்தினாலும் சாவார்கள்: சாபமும், அற்புதமும், நிந்தையும், யெசு அவமானமுமுள்ளவர்களாவார்கள்.—நான் யெருஷலேமைத்தண்டித்ததுபோல், எகிப்துதேசத்தில் தங்கியிருக்கிறவர்களையும் கட்டகத்தினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன்.—யூதாதேசத்திற்குத்திரும்புவோமென்று விரும்பி எகிப்துதேசத்திலேதங்கும் யூதர்களுக்குள் மீத்தவர்களில் அத்தேசத்திற்குப்போகும்படி ஒருவரும் தப்பமாட்டார், மீத்திருக்கவமாட்டார்: தப்புகிறவர்களையென்றி ஒருவரும் அங்கே திரும்பமாட்டாரென்று சொல்லுகிறவரைப்பதைச் சொல்லிற்று.

10 அப்பொழுது தங்கம்மனைவியர் அந்நியதேவர்களுக்குத்தூபங்காட்டுவதை அறிந்த சமஸ்தபுருஷரும், சமீபித்துநின்றசகலஸ்திரிகளும், எகிப்துதேசத்திலேபத்திரேசில்வாசம்பண்ணினசனங்கன்யாவரும்பெரியகூட்டமாய் எரேமியாவுக்கு 11 உத்தரமாக, — யெசு கோவாவின் நாமத்தைக் கொண்டு எங்களுக்குச் சொல்லிய வாக்குக்கு 12 நாங்கன்செவிகொடுக்கமாட்டோம்.—நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் இராசாக்களும், பிரபுகளும், யூதாவின் நகரங்களிலும் யெருஷலேமின் வீதிகளிலும் செய்து வருவதுபோல நாங்கன்வானத்தின் இராசாத்திக்குத்தூபங்காட்டி, அவளுக்குப் பாணபலிகளை ஊற்றும்படி எங்களுடைய வாயினின்று புறப்படும் ஒவ்வொன்றுக்குமேற்க நிச்சயமாய்ச்செய்வோம்: அக்காலத்தில் நாங்கன் உணவுப்பொருளை மிகுதியாய்ப்பெற்றோம், வாழ்வடைந்தோம், ஒருநீமையுங்கா 13 ணவில்லை.—நாங்கன் வானத்தின் இராசாத்திக்குத்தூபங்காட்டாமலும், அவளுக்குப் பாணபலிகளைச் சொரியாமலும் விட்டதுமுதல் எல்லாவற்றிலும் குறைவுபட்டோம், கட்டகத்தினாலும் பஞ்சத்தினாலும் நாசமடைந்தோம்.—நாங்கன் வானத்தின் இராசாத்திக்குத்தூபங்காட்டி, அவளுக்குப் பாணபலிகளை ஊற்றினபொழுது நாங்கன் எங்களுக்கன்புருஷரின்றி அவனைவனவரும்படி அச்சப்பணிகாரங்களைச்சுட்டி, அவளுக்குப் பாணபலிகளை யூற்றினோமா என்றார்கள்.

14 அப்பொழுது எரேமியாதனக்கு உத்தரந்தந்த சகலசனங்களாகிய ஸ்திரிகள், புருஷர்கள், மற்ற 15 வர்களையாவரையும் நோக்கி, —யூதாநகரங்களிலும் யெருஷலேமின் வீதிகளிலும் நீங்களும், உங்கள் பிதாக்களும், உங்களிராசாக்களும், உங்கள் பிரபுகளும், தேசத்தின் சனங்களுங்காட்டின தூபத்தை யெசு கோவா நினைத்ததில்லையா; அதின் 16 மேல் சிந்தைவைத்ததில்லையா.—யெசு கோவாவிலுள்ள உங்கள் துஷ்டகிரியையையும், நீங்கள்

செய்த அரோசியமுள்ளவைகளையுஞ்சுக்கிக்கூடாமற்போயிற்று; அதினியித்தம் உங்கன்தேசம் இன்றிருக்கிறபடி குடியில்லாமல் வெறுமையாகிப்பிரமிப்புஞ்சாபமுமாயிற்று.—நீங்கள்தாய் 17 காட்டி யெசு கோவாவுக்கு விரோதமாய்ப்பாவஞ்செய்தீர்கள், யெசு கோவாவின் வாக்குக்கு அமைந்திருக்கவில்லை, அவர் அருளியவே தத்துக்கும், விதிப்பிரமாணங்களுக்கும், அவருடைய சாட்சிப்பிரமாணங்களுக்குமேற்க நடக்க 18 வில்லை; ஆதலால் இன்றிருக்கிறபடி இரத்தீமை உங்களுக்கு நேரிட்டதென்றான்.—பின்னும் எசு 19 ரேமியா சகல ஸ்திரிகளையும், மற்றச்சகலசனங்களையும் நோக்கி, எகிப்துதேசத்திலுள்ள யூதாவியிசத்தாரே, நீங்களெல்லாரும் யெசு கோவாவின் வாக்கைக் கேளுங்கள்.—இவரவேலின் தேவ 20 னும் சேனாபதியுமாகிய யெசு கோவா, நீங்களும் உங்கன்மனைவியரும், நாங்கள் வானத்தின் இராசாத்திக்குத் தூபங்காட்டும்படிக்கும், அவளுக்குப் பாணபலிகளைச் சொரியும்படிக்கும் பண்ணினசனங்கற்பங்களை நிறைவேற்றுவோமென்று உங்கன்வாயினாலே சொல்லி, உங்கன்கையினாலே நிறைவேற்றினீர்கள். நீங்கள் உங்கன்சங்கற்பங்களைச் சித்தி செய்து உங்கன் மனுவாஞ்சையை நிறைவேற்றுவீர்கள்.—ஆதலால் எகிப்துதேசத்தில் 21 தங்குகிற யூதாவியிசத்தாரே, நீங்களெல்லாரும் யெசு கோவாவின் வாக்கைக்கேளுங்கள்; பாருங்கள், ஆண்டவராகிய யெசு கோவாவின் நித்தியத்துவத்தைக் கொண்டென்று எகிப்துதேசத்திலிருக்கிற யூதரில் ஒருவர் வாயினாலும் இனி 22 என்னுடையநாமம் வழங்கப்படுவதில்லையென்று நான் என்மகிமையுள்ளநாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேனென்று யெசு கோவா சொல்லுகிறார்.—பாருங்கள், நான் அவர்கள்மேல்நன்மைக்கா 23 கவல்ல, தீமைக்காவே காத்திருக்கிறேன்: எகிப்துதேசத்தில் தங்கும் யூதாசனங்களையாவரும் ஒழியும்படி கட்டகத்தினாலும் பஞ்சத்தினாலும் நாசமடைவார்கள்.—ஆனாலும் கட்டகத்திற்குத்தப்ப 24 புஞ்சிலர், எகிப்துதேசத்தினின்றி யூதாதேசத்திற்குத்திரும்புவார்கள், அக்காலத்தில் என்வாக்கோ, அவர்களுடைய வாக்கோ, ஆருடைய வாக்குவாய்க்குமென்று எகிப்துதேசத்தில் தங்குகிறதற்கு அங்கேபோயிருக்கிற யூதாவில் மீத்திருக்கிறவர்கள் சகலரும் அறிவார்களென்று சொல்லுகிறார்.

என்னுடையவாக்குகள் உங்களுக்குத் தீமை 25 யாய்ப்பலிக்குமென்று நீங்கள் அறியும்பொருட்டு இரத்தஸ்தானத்திலே நான் உங்களைத்தண்டிப்பேன் என்றதற்கு, இதுவே அடையாளமென்று யெசு கோவா சொல்லுகிறார்.—பாருங்கள், கூலி 26 நான் யூதாவின் இராசாவாகிய சித்தியாவை, அவன்பிரானைவாங்கவகைதேடின அவன்சத்துருவாகிய பாபேலின் இராசாவான நெபுகத்தெந்சரின் கையில்துப்பித்ததுபோல், பார்போன்துப்புகிறவென்னும் எகிப்தின் இராசாவையும், அ

(16) எண்.கூலி.12. உபா.உக.உக. சியா.யக.கச. (உக) தானி.க.யக.12. (உக) ஆதி.உ.உ.12. எசேக்.உ.1.கக. (உஎ) எசேக்.எ.க. (உஅ) வசா.உஎ.யக. (உக) சங்.கக.யக. (கூலி) எசேக்.உ.க.க.

வன்பிராணனைவாங்கவகைதேடும் அவன் சத்த
ருக்களின்கையில் ஒப்பிப்பேனென்று யெகோ
வா சொல்லுகிறாரென்றான்.

சடு. அதிகாரம்.

பாருக் பயமடைந்தினிமித்தம் எரேமியா அவ
னை ஆற்றல்.

யூதாவின் இராசாவும் யோஷியாவின் புத்திரனு
மாகிய யோயாகீமின்நாலாம் வருஷத்தில், நெரி
யாவின் புத்திரனாகிய பாருக் இவ்வாக்குகளை எ
ரேமியாவின்வாய்சொல்ல ஒருபுத்தகத்தில் எழு
தினபொழுது, எரேமியாதீர்க்கதரிசி அவனிடத்
தில்பேசி,—பாருக்கே, இலைவேவின் தேவனாக
கிய யெகோவா உன்னைச் சூறித்து,—நீ, ஐயோ,
இப்பொழுதே எனக்கு ஆபத்தாவரும், யெகோ
வா என் துக்கத்துடன் வியாகுலத்தைக் கூட்
டிவிட்டார்; நான் பெருமூச்சுசெறிந்து சோர்ந்து
போனேன், இளைப்பாறுதல் எனக்குச் சற்றுமில்
லையென்று சொன்னாயென்கிறார்.

நீ அவனிடத்தில், பார், நான்கட்டினதை இடிப்
பேன், நான் நாட்டின இறத்ததேசம் முழுவதை
யும் பிடுங்குவேன்.—நீ உனக்காகப் பெரிய காரியங்
களைத் தேடுகிறாய், அலைகளைத் தேடாதே:
பார், எல்லாமாயிசத்தின்மேலும் தீமைவருவிப்
பேனென்று யெகோவா சொல்லுகிறார்: ஆ
றலும் நீ போகுஞ்சகலத்தானங்களிலும் நான்
கொள்ளப்பொருளைப்போல உன்பிராணனை உ
னக்குத்தருவேனென்று யெகோவா சொல்
லுகிறாரென்று சொல்லு.

சகா. அதிகாரம்.

க. பிறுத்தநியிலே பார்வோன் இராசாவின்சேனை
கள் தோல்வியடையுமென்று தீர்க்கதரிசனரு
சொல்லல்: யகூ. நெபுக்கதநெச்சரால் எனித்துசெ
யிக்கப்படுமென்று தீர்க்கதரிசனருசொல்லல்:
உஎ. யாக்கோபுவமிசத்தாரைச்சாந்தப்படுத்தல்.

புறத்தேசத்தாரைக்குறித்து எரேமியாதீர்க்கதரி
சிக்குக்கிடத்த யெகோவாவின் வாக்கு:—
யூதாவின் இராசாவான யோஷியாவின் புத்திரனா
கிய யோயாகீமின்நாலாம் வருஷத்திலே, பாபே
லின் இராசாவாகிய நெபுக்கதநெச்சர், பிறுத் நதி
யைச்சேர்ந்த காரீமீஷ்நகரத்தின் அருகில் இருந்
த எனித்தின் இராசாவாகிய பார்வோன் நேகோ
வின்சேனைக்கு விரோதமாகவும், எனித்துக்குவி
ரோதமாகவும் இவ்வாக்குக்கிடத்தது.—
நீங்கள் கேட்கத்தையும், பரிசையையும் எத்தினம்
பண்ணி யுத்தத்திற்குச்சேருங்கள்.—குதிரையா
னரே, குதிரைகளைப்பண்ணுறுத்தி ஏறுங்கள்; த
லைச்சீராக்களைத்தரித்து அணிவகுத்துவாருங்கள்;
நட்டிகளைத்துலக்கி, கவசங்களையிட்டுக்கொள்
ளுங்கள்.—அவர்கள் கலங்கிப்பின்வாங்குவதை
நான்காண்பதேது, அவர்கள் பலவான்கள் அதமா
றார்கள், அவர்கள் துரிதமாய் ஒடினார்கள், பின்

னிடம்பார்க்கவில்லை: சுற்றிலும் பயங்கரமுன்
டென்று யெகோவா சொல்லுகிறார்.—வேக
மானவன் ஒடிப்போகானாக, பரக்கிரமசாலி தப்
பமாட்டான்; வடக்கிலே பிறுத்தநியோரத்தில்
அவர்கள் இடறிவிழுவார்கள்.—பரந்தோடும் ந
திகளின்வெள்ளம்போலவருகிற இவன்யாவன்.—
எகிப்துப்பாய்ந்தோடுகிற வெள்ளத்தைப்போல
வும், பெருகும்நதியைப்போலவும் வருகின்றது;
நான் எழும்பித்தேசத்தைமூடி, நகரத்தையும் அ
தில் வசிப்பவர்களுையும் நாசப்படுத்துவேனென்
னென்று.—குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்
களே, கடகடவென்று ஒடுங்கள்; கேட்கத்தைப்
பிடிக்குங்கூடியரும், பூற்றியரும், வில்லைப்பி
டித்து நாணெற்று கிறமலீதியருமாகிய பரக்கிரம
சாலிகள் புறப்படக்கடவார்கள்.—இதுவே சேனா
பதியும் தேவனுமாகிய யெகோவாவின்
நான், அவர் தம்முடைய சத்தாருக்களுக்குப் பல
னளித்துப் பழிவாங்கும்நான்: கட்கம்பட்சித்து,
அவர்களுடைய இரத்தத்தினால் திருத்தியடைந்து
வெறிகொள்ளும்: வடதேசத்தின் பிறுத்தநியின்
சமீபத்தில் சேனாபதியும் ஆண்டவருமாகிய
யெகோவாவுக்கு ஒருபலியிடப்படும்.—எகிப்
தின் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ கிவியாத்
துக்குப்போய்ப்பிசின்னைவைத்தவாங்கு: அநேக
ஒளஷதங்களைத்தேடுவதுவீண்; நீ சொல்தமடை
யாய்.—புறத்தேசத்தார் உன் அவமானத்தைக்கேள்
விப்பட்டார்கள், உன் அழகை தேசத்தை நிரப்
பும்: பரக்கிரமசாலியும் பரக்கிரமசாலியும் ஒரு
வர்மேலொருவர் இடறி ஏகமாய் விழுந்தார்கள்.

எகிப்துதேசத்தை நாசப்படுத்துகிறதற்குப் பா
பேல் இராசாவாகிய நெபுக்கதநெச்சர் வருவா
னென்பதைக்குறித்து எரேமியாதீர்க்கதரிசியினி
டத்தில் யெகோவா இவ்வாக்கைச்சொன்னார்.—
நீ நிலைகொண்டு உன்னை ஆயத்தப்படுத்து, உன்
னைச்சுற்றிலும் கட்கம்பட்சிக்குமென்று சொல்
லி, நீங்கள் எனித்திலேதெரிவித்து, மிக்தோலில்
அறியப்படுத்தி, நோப்பிலுந் தப்பானேசிலும் பிர
சித்தப்படுத்துங்கள்.—உன்பலவான்கள் வாரிக்
கொள்ளப்பட்டதென்ன; அவர்கள் நிலைநிற்க
வில்லை, யெகோவா அவர்களைத்தள்ளிவிட்
டார்.—அவர் அநேகரை இடறப்பண்ணினார், ஒரு
வன் மற்றவன்மேல் விழுவான்: அவர்கள், நாம்எ
ழுந்து, நெருக்குகிறகட்கத்தினின்றும் திரும்பி, நம்
முடைய சுயசனங்களிடத்திற்கும், நம்முடைய
சென்மதேசத்திற்கும் போவோம் வாருங்களென்
றார்கள்.—எகிப்தின் இராசாவாகிய பார்வோன்
யெசூரவரம் நியமிக்கப்பட்டசமயந் தப்பிப்போ
னென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுவார்
கள்.—மலைகளில் தாபோரும், சமுத்திரத்தின்சமீ
பத்தில் கர்மேலும் இருக்கிறநிச்சயம்போல், அ
வன்வருவானென்றுசேனாபதியாகிய யெகோ

(சடு. அதி. ச.) ஏசா. ௩. ௩. (டு) அதி. ௩. ௩. (சக. அதி. ௨) ௨. இரா. ௨. ௩. ௨. நானா. ௩. ௨. ௩. (க) அதி. ௩. ௩. ௩. ௨. நாகூ. ௨. ௩. நாகூ. ௩. ௩. (சு) தானி. ௩. ௩. ௩. (எ) ஏசா. ௩. ௩. ௩. தானி. ௩. ௩. ௨. ௨. (க) ஏசா. ௩. ௩. ௩. (ஃ) ஏசா. ௩. ௩. ௩. யோவே. ௩. ௩. உபா. ௩. ௩. ௨. ஏசா. ௩. ௩. ௩. செப். ௩. ௩. எசே. ௩. ௩. ௩. (ஃ) ஏசா. ௩. ௩. ௩. ௩. ௨. ௩. (ஃ) ஏசா. ௩. ௩. ௩. (ஃ) லேவி. ௩. ௩. ௩. (ஃ) ஏசா. ௩. ௩. ௩. ௩. ௨. ௩.

எாகூ

வ.ா வென்னும் நாமமுள்ள இராசா,என்நித்தியத் துவத்தைக்கொண்டெசொல்லுகிறேனென்கிறார். -
 10 க எகிப்திலேவாசுபண்ணுகிற கன்னிகையே, நீ சிறைக்குப்போகஉன்னை ஆயத்தப்படுத்து:நோப் புவசிப்பாரில்லாமல் பாழும் வஞ்சுதரமுமாய்ப்
 11 உய போம்.—எகிப்துமிகவும்அழகுள்ள ஒருகடாரிக் குச் ச ம அ ன ம், நாசம்வருகின்றது; வடதிசை
 12 உக யினின்றுவருகின்றது.—அதிலுள்ள கூலிப்படை
 13 கள் புஷ்டியான காளைகளைப்போல இருக்கிறார் கள்; அவர்கள் தண்டனைபெறும் ஆபத்துநாள்அ
 14 வர்கள்மேல்வந்ததினால், அவர்கள் நிலலாமல் தி
 15 உஉ ரும்பி ஏகமாய்ஒடிப்போனார்கள்.—அதின்சத்தம்
 16 சருப்பத்தின் சிறல்போலுண்டாகும்; அவர்கள்
 17 சேனையோடே மரத்தைத்தறிக்கிறவர்களைப்போ
 18 லக்கோடாரிகளைப்பிடித்துக்கொண்டுஅதற்குவி
 19 உக ரோதமாய்நடந்துவருவார்கள்.—அவர்கள்வெட்
 20 டிக்கினிகளிலும்அகிகமானஎண்ணிறந்ததொகை
 21 யுள்ளவர்களாகையால், மரங்கள் நெருங்கிய அ
 22 தின்காட்டைச்சேதிப்பார்களென்று யெ கோ
 23 உச வா சொல்லுகிறார்.—எகிப்தின்குமாரத்தி கலங்
 24 குவான்; வடதிசையிலுள்ளசனங்களின்கையில்
 25 உடு ஒப்பிக்கப்படுவான்.—இலரவேலின் தேவனு ள்
 26 சேனாபதியுமாகிய யெ கோவா, நான்கிரளா
 27 னசனம் நிறைந்தநோப்பையும்,பார்வோனையும்,
 28 எகிப்தையும், அவர்கள்தேவர்களையும், அவர்கள்
 29 இராசாக்களையும்,பார்வோனையும்அவனைச்சார்ந்
 30 திருக்கிறஎல்லாரையுந்தண்டிப்பெனென்கிறார்.-
 31 உக நான் அவர்கள்பிராணனைச்சேதிக்கவகைதேடுகி
 32 ரவர்களாகிய பாபேல் இராசாவானநெபுகத்நெந்
 33 சரின்கையிலும், அவன்தாசரின்கையிலும் அவர்
 34 களை ஒப்பிப்பேன்: அதற்குப்பின்புழுவகாலத்
 35 தில் இருந்ததுபோல அதுகுடியேற்றப்படுமென்
 36 று யெ கோவா சொல்லுகிறார்.
 37 உஎ எந்தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே,
 38 இலரவேலே, நீ கலங்கவேண்டாம்: பார், நான்
 39 தூரத்திலிருந்து,உன்னையும்உன்சந்ததியாரையும்
 40 அவர்கள் சிறைப்பட்டுப்போன தேசத்தினின்று
 41 விடுவிப்பேன்; அதினால் யாக்கோபுதிரும்பிவந்
 42 து, சமாதானம்பெற்று, விக்கினயின்னி வசிப்பா
 43 ன், அவனைஒருவனும்பயப்படுத்தமாட்டான்.-
 44 உஅ என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படவேண்
 45 டாம்: நான் உன்னோடே யிருக்கிறேன்;
 46 என்னாலே தூரத்தப்பட்டு, நீங்கள்போயிருந்தச
 47 கல தேசத்தாரையும் நான் நிருமூலம்பண்ணினா
 48 லும், உன்னை நிருமூலம்பண்ணினேன், அளவோ
 49 டே நான் உன்னைத்தண்டிப்பேன்; எப்படியும்
 50 முழுவதும் தண்டனைசெய்யாமல் உன்னைவிடே
 51 டென்று யெ கோவா சொல்லுகிறார்.

சஎ. அதிகாரம்.
 பெலிஸ்தியர் நாசமடைவார்களென்று தீர்க்கதரி
 சனஞ்சொல்லல்.
 பார்வோன் காசாநகரத்தை நாசப்படுத்துமுன், க
 பெலிஸ்தியரைக்குறித்து எரேமியாதீர்க்கதரிசி
 குக்கிடத்த யெ கோவாவின் வாக்கு:-பா 2
 ரங்கள், வடக்கினின்றே சலம் எழும்புவென்
 ளமாய்ப்பெருகி, தேசத்தின்மேலும், நகரத்தின்
 மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும், அதி
 லேவசிப்பவர்கள்மேலும் பாய்ந்தோடும்: அக்கா
 லத்தில் சனங்கள் புலம்புவார்கள், தேசத்தார்
 யாவரும் அலறுவார்கள்.—அவர்களுடையவலி 3
 மையான குதிரைகளின் குளம்புகளால்உண்
 டாகிற சத்தத்தையும், இரதங்கள் உருளுகிற சத்
 தத்தையும், அவன் சக்கரங்களின் சத்தத்தையும்
 கேட்டு, பிதாக்கள் பிள்ளைகளைப் பார்க்கக்கூடா
 மல் கைசலித்துப்பின்னிடவார்கள்.—பெலிஸ்தி 4
 யர்யாவரையும்கொன்னையாடவும், தீறு, சீதோன்
 என்னும் நகரங்களில் மீந்திருக்குந்துணையாளர்
 யாவரையுஞ் சேதிக்கவுந்தக்கநாள் வருகின்றது:
 யெ கோவா பெலிஸ்தியரையும்,கப்தோர்நாட்
 டில் மீந்திருப்பவர்களையும்கொன்னையாடுவார்.-
 காசா நகரத்தின்மேல் மொட்டைதோன்றிற்று; 5
 அஷ்கிலோன் அவர்களுடைய தாழ்ந்தபூமியில்
 மீந்திருப்பவர்களோடே சேதிக்கப்படும்: நீ எது
 வரைக்கும் உன்னைக்கீறிக்கொள்வாய்.—ஆ, யெ 6
 கோவாவின் கட்கமே, நீ எதுவரைக்கும் இ
 னைப்பாரும்லிருப்பாய்; நீ உன் உறையில்திரும்
 பிப்போ, இளைப்பாறு, அமைதியாயிரு.—யெ 7
 கோவா அஷ்கிலோனுக்கும்,சமுத்திரத்தின் ஓ
 ரத்துக்கும் விரோதமாய் அதை ஏற்படுத்திக் கட்
 டினையிட்டாரே, அது அமைந்திருப்பதெப்படி.

சஅ. அதிகாரம்.
 அகங்காரமும், தீர்ப்பயமும், தற்புகழ்ச்சியும்,
 தேவனுக்குரிய சனங்களை நிந்திக்கும்நிந்தை
 யுமாகிய இவைகளினிமித்தம் மோவாபியருக்
 குத் தண்டனைவருமென்றும், முடிவுகாலத்தில்
 அவர்களுக்கு மீட்சிவருமென்றுந் தீர்க்கதரிச
 னஞ்சொல்லல்.
 இலரவேலின் தேவனும் சேனாபதியுமாகிய 8
 யெ கோவா மோவாபைக்குறித்து இவ்வாக்
 கைச்சொல்லுகிறார்; ஐயோ, நேபோ பாழாய்ப்
 போயிற்று: கிரியத்தாயின் கலங்கிப்பிடிக்கப்பட்
 டது: மிஸ்காப் கலங்கி வியாகுலப்பட்டது.—
 இனி ஒருபொழுதும் மோவாபுக்குக் கீர்த்தியில் 9
 லை: அது இனி ஒருசாதியாயிராதபடி சேதிப்
 போமென்றுசொல்லி, எஷ்போனில் அதற்கு வி
 ரோதமாய்த் தூராலோசனை செய்கிறார்கள். மத்

(10) ஏசா.உய.ச. (உய) ஒசி.ய.யக. (உச) சங்.கௌ.யக. அதி.ருய.உஎ. (உஉ) ஏசா.உக.ச. (உக) ஏசா.ய.கசு.
 நியா.ச.ரு. (உடு) ஏசேக்.நய.யச.யடு.யக. நாசு.க.அ. எசேக்.நய.யக. (உசு) ஏசேக்.கஉ.யக. எசேக்.உக.யக.
 யக.யச. (உஎ) ஏசா.சக.யக.யச. (உஅ) அதி.ய.உச.—(சஎ. அதி. க.) ஏசேக்.உரு.யடு.யக. செப்.உ.ச.ரு. ஆமோ.
 க.சு.எ.அ. (உ) ஏசா.அ.எ. அதி.சசு.எ.அ.உய. (க) நாசு.க.உ. (ச) ஏசேக்.உரு.யக. ஆமோ.க.அ. ஆதி.ய.யச.
 (டு) ஆமோ.க.எ. மீகா.க.யக. செப்.உ.ச.எ. சக.க.ரு. (சு) உபா.கஉ.சக. ஏசேக்.உச.க.ச.ரு. (எ) ஏசேக்.யச.
 யஎ. மீகா.சு.க.—(சஅ. அதி. க.) ஏசேக்.உரு.க. ஆமோ.உ.க.உ. எண்.கஉ.கௌ.கஅ. ஏசா.யடு.உ. (உ) ஏசா.யக.
 யச. ஏசா.யடு.க.ச.

மேனே, நீயும் மவுனமாவாய்; கட்கம் உன்னைத் தொடரும்.—ஒரோனாயினின்றது அழுகையும், கொள்ளையாடலும், மகாசங்காரமுமாகிய ஒருசத்தங்கேட்கின்றது.—மோவாபு நாசமாயிற்று; அநிலுள்ளசிறுவர்கள்செய்கிற சத்தங்கேட்கின்றது.—
 ஊகித்துக்கேறும் வழியில் நித்திய அழுகையின் சத்தம் எழும்புகின்றது; ஒரோனாயிழுக்கிறவரும்வழியில் சத்துருக்கள் நாசத்தின் சத்தத்தைக்கேட்கார்கள்.—தப்பியோடுங்கள், உங்கள்பிராணை ரட்சித்துக்கொள்ளுங்கள், பாலவனத்திலுள்ள எளியபூண்டைப்போலிருப்பீர்கள்.
 நீ உண்கிரியையும் உன் பொருள்களையும் நம்பினபடியிலே நீயும் பிடிக்கப்படுவாய்: கிமோஷ் தன் ஆசாரியரோடும் பிரபுகளோடும் சிறையாக்கப்படும்.—யெகோவா சொல்லிய பிரகாரம் நாசன் ஒவ்வொரு நகரத்தின்மேலும் வருவான், அதினால் எந்த நகரமுந்தப்பாது: தாழ்ந்த பூமி அழிந்துபோம், சமூமிநாசமடையும்.—மோவாபுபறந்துபோகும்படி அதற்குச் சிறகுகளைக்கொடுங்கள்: அதின் நகரங்கள் குடிசளில்லாமல் வெறுமையாய்ப்போம்.—யெகோவாவின் கிரியையைக் கபடமாய்ச்செய்கிறவனெவனோ அவன் சபிக்கப்பட்டவன், இரத்தஞ்சிந்தாமல் தன்கட்கத்தைத்தடுக்கிறவன் சபிக்கப்பட்டவன்.
 மோவாபு தன் இன வயது முதல் சகியாய் வாழ்ந்தது, அது தன் வண்டல்களின்மேல் அசையாமலிருந்து ஒருபாத்திரத்தினின்றது வேறொரு பாத்திரத்திலேவார்க்கப்படவில்லை, அதுசிறைப்பட்டுப்போகவில்லை: ஆதலால் அதின் இரசம் அதிலேயிருக்கின்றது, அதின்வாசனை வேறுபடவில்லை.—ஆதலால் பாருங்கள், அதைக்கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் சாடிகளைத் தகர்க்கும்படி கவிழ்க்கிறவர்களை அதற்கு நான் அனுப்புங்காலம் வருமென்று யெகோவா சொல்லுகிறார்.—இலரவேல் வமிசத்தார் தங்கள் விசுவாசப்பொருளாகிய பெத்தேலைக்குறித்து இலச்சையடைந்துபோல், மோவாபு கிமோஷைப்பற்றி இலச்சை அடையும்.
 நாங்கள் யுத்தத்திற்குப் பராக்கிரமசாலிகள், பலவாண்களென்று நீங்கள் சொல்வதெப்படி.—
 மோவாபையும் அதின்பட்டணங்களையும் பாழ்படுத்துகிறவன்வறிப்போனான், தெரிந்துகொள்ளப்பட்ட அவன்வாலிபர் கொலைக்களத்துக்கு இறங்கிப்போனார்களென்று சேனாபதியாகிய யெகோவாவென்னும்நாமமுள்ள இராசாசொல்லுகிறார்.—மோவாபின் ஆபத்துச்சமீபித்து வருகின்றெனறது, அவனதுக்கர் துரிதமாய்வருகின்றது.—அவனைக்குழு இருக்கிறவர்களும், அவன் நாமத்தை அறிந்தவர்களுமாகிய நீங்களெல்லாரும் அவன்

நிமித்தம் புலம்பி, வலிமையானகோல், அந்தச் செளந்தரியமுள்ளதண்டம் எப்படிமுறிந்துபோயிற்றென்று சொல்லுங்கள்.—நீபோனில் வாசமாய் யிருக்கிறகுமாரத்தியே, நீ மகிமையினின்றது இறங்கித்தாகத்தோடேயிரு; மோவாபின்நாசன் உனக்குவிரோதமாய்வந்தேறி, உன்துருக்கங்களையிடிப்பான்.—அரோவேரில் வாசமாயிருக்கிறவனே, யெகோவாயிருக்கே நின்றுகொண்டு எட்டிப்பார்; நடந்ததென்னவென்று ஒடிவருகிறவனாய், தப்பிப்போகிறவனாயும்பார்த்துக்கேள்.—மோவாபு உலகலக்கப்பட்டது; அது இடிந்துபோயிற்று: நீங்கள் சத்தமிட்டு அழுதுகொண்டு, மோவாபுகொள்ளையாடப்பட்டுப்போயிற்றென்று அர்னோனிலேபிரசித்தப்படுத்துங்கள்.—சமூமியென்னும் ஒலோ உகனின்மேலும், யாகாசாவின்மேலும், மோபாகாத்தின்மேலும், நீபோனின்மேலும், நேபோவின் உஉமேலும், பேத்திப்பலாதாயின்மேலும், கீரியத்தா உகயின்மேலும், பேத்காமூலின்மேலும், பேதமியோனின்மேலும், கிரீயோத்தின்மேலும், போத் உசலுரவின்மேலும், மோவாபு தேசத்தில்தூரமுஞ்சமீபமுமான சகல நகரங்களின்மேலும் தண்டனைவந்தது.—மோவாபின்கொம்பு சேதிக்கப்பட்டது, அவன்புயம் முறிந்துபோயிற்றென்று யெகோவா சொல்லுகிறார்.

அவனை வெறியாக்குங்கள்: அவன் யெகோவாவாவுக்கு விரோதமாகத் தன்னை மேன்மைபாராட்டுகிறான்: மோவாபு வாந்திபண்ணி அதிலேபுரளுவான், அவன் பரிசாசம்பண்ணப்படுவான்.—இலரவேல்வலவோ உனக்குப் பரிசாசு உளமாயிருந்தான், அவன்திருடருக்குள்ளே கண்டுபிடிக்கப்பட்டாரோ; நீ அவனைக்குறித்துப் பேசினது முதல் சந்தோஷத்தினிமித்தம் துள்ளுகிறாய்.—மோவாபில் வாசம்பண்ணுகிறவர்களாகிய உய நீங்கள் நகரங்களைவிட்டுக் கல்லையிலே வாசம்பண்ணுங்கள், குகையின் வாசலிலே தன்கூட்டைக்கட்டுகிற புருவைப்போலிருங்கள்.—நாம், மகாஅகங்காரமுள்ள மோவாபின்மேட்டி உகமையையும், அகங்காரத்தையும், பெருமையையும், கருவத்தையும், மனச்செருக்கையும் கேட்டோம்.—அவன் குரோதத்தைஅறிவேன்; அது பகவலியாது; அவன் பொய்கள் பலியாதென்று யெகோவா சொல்லுகிறார்.—ஆகையால் நான் மோவாபின் நிமித்தம் அலறுவேன்; மோவாபின் சகல தேசத்தினிமித்தமும் ஊனையிடுவேன், கிராரேசின் சனங்கள் நிமித்தம் என் இருதயம் புலம்பும்.—சிப்பாலிலுள்ள திராட்சக்கொடியே, கூடநான் யாசேரின் அழுகையோடே உன்னைக்குறித்து அழுவேன்: உன் கிளைகள் சமுத்திரத்துக்கப்பால் போயின, அவைகளையாசேர்சமுத்திரப

(௫) ஏசா.யெ.௫. (சு) அதி.௫.௧. (எ) அதி.௫.௧. (ஏ) எண்.௨௧.௨௬. நியா.௫.௨௪. ஏசா.௪௧.௧.௨. அதி.௪௬.௨. அதி.௪௬.௬. (க) சங்.௫.௧. (ஃ) நியா.௫.௨௬. ச.சாமு.௫.௬.௧. க.இரா.௨.௫.௪௨. (௫) செப்.௧.௫.௨. (௫௬) நியா.௫.௨௪. க.இரா.௫.௧. ஒசி.௫.௧. க.இரா.௫.௨.௨௬. (௫௪) ஏசா.௫.௧. (௫௫) அதி.௫.௨.௧. (௫௬) ஏசா.௪௧.௧. எண்.௨௧.௫. ஏசா.௫.௨. (௫௭) உபா.௨.௬. ச.சாமு.௪.௫.௬. (௨௫) ஏசா.௫.௧. எண்.௨௧.௫. (௨௬) ஆமோ.௨.௨. (௨௭) சங்.௫.௧. எசே.௧.௫.௨. (௨௮) அதி.௨.௫.௫.௨. (௨௯) செப்.௨.௫. (௩௦) சங்.௫.௧. எண்.௨.௪. (௩௧) ஏசா.௫.௧. (௩௨) ஏசா.௫.௧. அதி.௫.௬. (௩௩) ஏசா.௫.௫. (௩௪) ஏசா.௫.௧.௫.௧.

ரியந்தம் பரந்தன: கோடைகாலத்திலுள்ள உன் பழத்தின்மேலும், உன் திராட்சப்பழத்தின்மேலும் நாசன் பாய்ந்து விட்டான்.—மோவாபு தேசத்திலும் செழிக்கும் வயல்வெளிகளிலும் நின்று சந்தோஷமும் மகிழ்ச்சியும் எடுபட்டன; நான்திராட்சசாலைகளிலே திராட்சரசத்தை ஒழியப்பண்ணினேன்: ஆரவாரத்தோடே மிதிப்பார் ஒருவருமில்லை; அந்த ஆரவாரம் ஆரவாரமல்ல.—எஷ்போனின் ஒலத்தினிமித்தம் அவர்கள் எவியாலேவரைக்கும், யாகாஸ்வரைக்கும், சோவார்முதல் ஒருரோனியம்வரைக்கும் மூன்று வருஷத்துக் கடாரியைப்போலத் தங்கள் சத்தத்தை உயர்த்தினார்கள்: ௧௫ நிம்ரீயிலுள்ள சலங்களும் வற்றிப்போம்.—உயர்த்தல்தானங்களிலே பலியடுகிறவனும், தன் தேவர்களுக்குத் தூபங்காட்டுகிறவனும் மோவாபு தேசத்திலில்லாதொழியும்படி பண்ணுவேனென்று யெகோவா சொல்லுகிறார்.—ஆகையால் மோவாபினிமித்தம் என்மனங்குழல்கள் போலத்தொளிக்கும், கூட்டிவைக்கப்பட்ட பொருள் நாசமாய்ப்போனபடியினால் கிரேசின் சனங்களினிமித்தம் என்னிருதயம் குழல்கள் போலச் சத்தமிடும்.—ஒவ்வொருதலையும் மொட்டையாகும், ஒவ்வொருதாயும் கத்தரிக்கப்படும்: எல்லாக்கைகளிலுங்கிறதல்களுண்டு, அவர்கள் அரைகையில் இரட்டுத்தரிக்கப்படும்.—மோவாபின் சகல உப்பிரகைகள்மேலும் அதின் வீதிகளிலெங்கும் புலம்பலுண்டாகும்: பிரியமில்லாத ஒருபாத்திரத்தைப்போல நான் மோவாபையடைத்தேனென்று யெகோவா சொல்லுகிறார்.—மோவாபு எப்படித்தகர்ந்துபோயிற்று, இலச்சையினிமித்தம் எப்படிப்பறங்காட்டி விட்டதென்று சொல்லி அலறுவார்கள்; அவனைச் சுற்றியிருக்கிற யாவருக்கும் மோவாபு பரிசாகமும் பயம்சல கரமுமுள்ளவனாவான்.—பாருங்கள், அவன் கழுகைப்போலப் பறந்து வந்து, மோவாபின்மேல் தன்சிறகுனை விரிப்பானென்று யெகோவா சொல்லுகிறார்.—பட்டணங்கள் பிடிக்கப்பட்டன, துருக்கங்கள் சடித்தியாகக்கைக்கொள்ளப்பட்டும், அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளின்மனம்பிரசவவேதனையின்சமயத்தில் ஸ்திரியின்மனம் எப்படியோ, அப்படியிருக்கும்.—மோவாபு யெகோவாவுக்கு விரோதமாய் மேன்மைபாராட்டியபடியினால் அவன் ஒருசனமாயிராபடி நாசப்பட்டுப்போவான்.—மோவாபில்வசிப்பவனே, பயமும், குழியும், கண்ணியும் உனக்கு நேரிடுகின்றன வென்று யெகோவா சொல்லுகிறார்.—பயத்தினிமித்தம் தப்பும்படி ஒடுகிறவன் குழியில் விழுவான்; குழியினின்று ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்: மோவாபைத் தண்டிக்கும்வருஷத்தை அதின்மேல்

கொண்டெருவேனென்று யெகோவா சொல்லுகிறார்.—பராக்கிரமத்திற்குஞ்சி ஒடுகிறவர்கள் சடு எஷ்போனின் நிழலிலே தரித்துநின்றார்கள்: ஆளும்தெஷ்போனினின்று அக்கினியும், சீகோன்மத்தியினின்று அக்கினிச்சுவாலையும் புறப்பட்டு, மோவாபு தேசத்தின் எல்லையையும், கலக்குசெய்பவர்களின் உச்சந்தலையையும் பட்சிக்கும்.—ஐசகயோ, மோவாபே, உனக்கு ஆபத்துவரும், கிமோஷின் சனங்கள் நாசமாய்ப்போனார்கள்: உங்கள் புத்திரர் சிறைகளும், உங்கள் புத்திரிகள் அடிமைக்காரிகளுமாணர்களென்று சொல்லுகிறார். ஆளும்த முடிவுகாலத்தில் மோவாபைச்சிசையினின்று நான் மீட்டுக்கொள்வேனென்று யெகோவா சொல்லுகிறார். மோவாபின் தண்டனையின் விவரம் முற்றுப்பெற்றது.

சக. அதிகாரம்.

ச. அம்மோன் புத்திரரைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லல்: ௭. ஏதோமியரைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லல்: ௨௩. தமஸ்குவைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லல்: ௨௮. கேதாரா ஆத்சோர் என்பவைகளைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லல்: ௩௪. எலாமியரைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லல்.

அம்மோன் புத்திரரைக் குறித்து யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார்; இஸரவேலுக்குச் சந்ததியாரில்லையா, அவனுக்குச் சுந்தரவாளியில்லையா, அவர்களுடைய இராசா காந்தைச்சுதந்தரித்துக் கொள்ளுகிறதேது; அவன் சனங்கள் அவனுடைய நகரங்களிலே வாசம்பண்ணவேண்டியதென்ன.—ஆதலால் பாருங்கள், அம்மோன் புத்திரரின் நகரமாகிய ரப்பாவிலே யுத்தத்தின் ஆரவாரத்தை நான் கேட்கப்பண்ணுங்காலம் வருமென்று யெகோவா சொல்லுகிறார்; அதுபாழ்மேடாகும், அதின் கன்னியர் அக்கினியினாலே தகிக்கப்படுவார்கள்: அப்பொழுது இஸரவேல் தன் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டவர்களின் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வானென்று யெகோவா சொல்லுகிறார்.—எஷ்போனே, அலறு, ஆயி பாழாயிற்று: ரப்பாவின் குமாரத்திகளே, அழுங்கள், இரட்டைத்தரித்துக் கொண்டெ புலம்புங்கள்; வேலிகளின் அருகில் அங்குமிங்குமோடுங்கள்; அவர்களுடைய இராசா ஆசாரியர்களோடும் பிரபுகளோடுகூடச் சிறைப்பட்டுப்போவான்.—உன் செல்வத்தை நம்புகிற மாறுபாடான குமாரத்தியே, எனக்கு விரோதமாய் வருபவன் யாவனென்று சொல்லி நீ தாழ்ந்த பூமிகளையும் செழிக்கும் உன் பள்ளத்தை யுங்குறித்து மேன்மைபாராட்டுகிறதென்ன.—பார், உன்னைச் சுற்றியிருக்கிற எல்லாராலும் உன்மேல் பயம் வருவிப்பேனென்று சேனாபதியும்

(௩௩) ஏசா.யக.ய. யோவே.க.ய.உ. (௩௪) ஏசா.யக.ய.ச.க. (௩௫) ஏசா.யக.ய.உ. (௩௬) ஏசா.யக.ய.உ.க. ஆதி.௩௭.௩௪. (௪௦) உபா.௨௮.௫. தானி.௭.ச. ஒசி.௮.க. அபகூ.க.௮. ஏசா.௮.௮. (௪௧) ஏசா.யக.ய.மீகா.௪.௬. (௪௨) ஏசா.௭.௬. (௪௩) ஏசா.௨.௪.௮.௮. (௪௫) எண்.௨.க.௨.௮. எண்.௨.௪.௮. (௪௬) எண்.௨.க.௨.௬. (௪௭) அதி.௪.௬.௬.௩.—(௪௬.அதி.௬.) எசே.௨.௨.௮. ஆமோ.க.ய.க. செப்.௨.௮.௬. (௨) எசே.௨.௫.௫. ஆமோ.க.ய.௪. (௬) ஏசா.௩.௨.௬. க.இரா.ய.க.௫.௩. ஆமோ.க.ய.௫.

தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறார்; நீங்களெல்லாரும் ஒவ்வொருவனாக நேராய்த்து ரத்திவிடப்படுவீர்கள்; தப்பி ஒடுகிறவனைச் சேர்ப்பார் ஒருவருமில்லை.—பின்பு அம்மோன் புத்திரரைச் சிறையினின்று மீட்டுக்தொன்வேனென்று யெகோவா சொல்லுகிறார்.

எ தேமானிலே ஞானமில்லையா, விவேகிகளினின்று ஆலோசனை ஒழிந்துபோயிற்று; அவர்களுடைய ஞானம் அகன்றுபோயிற்றுவேன்று சேர்ப்பதியாகிய யெகோவா ஏதோமைக்குறித்துச் சொல்லுகிறார்.—தேமானிலே வாசமாயிருக்கிறவர்களே, நீங்கள் ஒடுங்கள், புறங்காட்டுங்கள், பள்ளத்தில் ஒதுங்கிப்போங்கள்; நான் விசாரிக்குங்காலத்தையும் ஆபத்தையும் ஏசாவின்மேல் வருவிப்பேன்.—திராட்சப்பழங்களைச் சேர்க்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால் கொஞ்சம் பழம் விடமாட்டார்களா; திருடர் இராத்திரிகாலத்திலேவந்தால் தங்களுக்கு வேண்டிய மட்டும் அபகரிப்பார்கள்.—நானோ ஏசாவை வெறுமையாகக் குவேன், அவன் ஒளித்துக்கொள்ளக்கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்துவேன்: அவன்வமிசமும், அவன் சகோதரரும், அவன் அயலார்களும் கொள்ளையாடப்பட்டார்கள், அவனில்லை.—நீ உன் அநாதயின்னைகளை விட்டுவிடு, நான் அவைகளை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்பு உடவார்களாக.—பார், பாத்திரத்தில் குடிக்கப்படாதென்று தீர்ப்புப்பெற்றவர்கள் நிச்சயமாய் அதிற்கு டித்தார்களே; நீ சற்றுந் தண்டனையின்றித் தப்பு மாயா, நீ தண்டனைக்குத் தப்பமாட்டாய்; அவசியமாகப் பாத்திரத்திற்கு குடிப்பாயென்று யெகோவா சொல்லுகிறார்.—போதஸ்ரூ பாழும், நிந்தையும், அவாந்தரமும், சாபமுமுள்ளதாகும்; அதைச் சேர்ந்த சகலப்பட்டணங்களும் நித்தியப்பாழாயிருக்குமென்று என்னைக்கொண்டு ஆணையிடுகிறெனென்பதை யெகோவா சொல்லுகிறார்.—நீங்கள் அதற்கு விரோதமாக யுத்தஞ்செய்கிறதற்கு ஏகமாய்க்கூடிவாருங்கொன்று சொல்ல, புறச்சாதியாரிடத்தில் தாளுபதி அனுப்பப்பட்டுச்செய்தியை யெகோவாவிடத்தில் நான்கேட்டேன்.—பார், உன்னை அந்நியதேசத்தாருக்குள்ளே சிறியவனும், மனுஷருக்குள் அவயசு மதிக்கப்பட்டவனுமாக்குவேன்.—மலைக்குகைகளில் வாசம்பண்ணுகிறவனே, மலையுச்சியின் சுதந்தரவாளியே, உன்பயங்கரமும், உன் இருதயத்தின் அகங்காரமும் உன்னைவஞ்சித்தன: நீ கழுகைப்போல உயர்ந்தஸ்தானத்தில் உன் கூட்டைக்கட்டினாலும், நான் உன்னை அங்கேநின்று தாழ்த்துவேனென்று யெகோவா சொல்லுகிறார்.—ஏதோமும் பாழாகும்: அதின் வழியாய்ப்

போகிறவர்களையாவரும் பிரமித்து, அதின் எல்லாவதைகளையுங்குறித்துச் சிறுவார்கள்.—சோதோலும், கொமோராவும், அவைகளின் அயல் ஊர்களுங்கவிழ்க்கப்பட்டவைகள் போலிருக்கும், ஒருவனும் அதில்தங்கான், மனுஷசாதியார் ஒருவரும் அதில் வாசம்பண்ணாரென்று யெகோவா சொல்லுகிறார்.—பெருகியோடுகிற யோர்யுக தான்நதியினின்று சிங்கம்வருவதுபோல, வலிமையான வாசஸ்தலத்துக்கு விரோதமாய் வருகிறான், நான் அங்கிருந்தும் அவனைவிரைந்தோடப்பண்ணுவேன்: நான் அதின்மேல்வற்படுத்தும்படி தெரிந்துகொள்ளப்பட்டவன் யாவன், எனக்கு நிகரானவன் யாவன், எனக்குக்காலத்தை நியமிக்கிறவன் யாவன், என்சநிதியில் நிற்கும்மேய்ப்பன் யாவன்.—ஆதலால் யெகோவா உயிரோடுக்கு விரோதமாகச் செய்த ஆலோசனையையும், அவர் தேமான்வாசிகளுக்கு விரோதமாகப்பண்ணினதீர்மானங்களையுங்கேளுங்கள்: மந்தையில் சிறுவரும் அவர்களை வெளியே இழுத்துக்கொள்வார்களே: அவர்களுடைய வாசஸ்தானங்களை வெறுமையாக்குவாரே.—அவைகள் இடிக் உகதுவிழுஞ்சுத்தத்தினால் பூமி அதிரும், அழகையின் சுத்தஞ் செங்கடல்வரைக்குங்கேட்கின்றது.—பாருங்கள், அவன்வந்து ஒரு கழுகைப்போலப் உடபறந்து, போதஸ்ரூமேல் தன் சிறகுகளைவிரிப்பான்: அந்நாளில் ஏதோமியருடைய பரக்கிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனையின்சமயத்தில் ஸ்திரியின்மனம்போலிருக்கும்.

தமஸ்குவைப்பற்றும் வாக்கியம், அமாத்தும் உக அர்பாத்தும் வியாகுலப்படுகின்றன: அவர்கள் துர்ச்செய்தியைக்கேட்டார்கள்: அவர்கள்மனங்கரைந்துபோகிறார்கள்; சமுத்திரத்தின்மேல் புலம்பலுண்டு; அமைதலில்லை.—தமஸ்குமெலவடை உகது ஒடுகிறதற்குப் புறங்காட்டுவான், பயம் அவனைப்பிடித்தது: பிரசவகாலத்தில் வேதனை ஸ்திரியைப்பிடிப்பதுபோல் வேதனையுந் துக்கமும் அவளைப்பிடித்தன.—கீர்த்திபெற்றநகரமும், என் உகினுடைய ஆனந்தம் நிறைந்தநகரமும் விடப்படாததென்ன.—ஆதலால் அந்நாளில் அதின்வாலி உகபர் வீதிகளிலேவிழுவார்கள், யுத்தவீரர்கள் யாவருஞ் சேதிக்கப்படுவார்களென்று சேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—தமஸ்குவின் உகமதிலில் அக்கினியைக் கொளுத்துவேன், அதுபென்னாததின் அரமனைகளைப்படுத்திக்கும்.

பாபேலின் இராசாவாகிய நெபுகத்தெந்சர்சு உககரிக்கும் கேதார், ஆத்தோர் இராச்சியங்களைக்குறித்து யெகோவா இவ்வாக்கைச்சொல்லுகிறார்; நீங்கள் எழுந்து, கேதாருக்குப்போய், கீழ்த்தேசத்துச்சனங்களைக் கொள்ளையாடுங்கள்.—அ உகவர்கள் தங்களுக்குக்கென்று அவர்கள் கூடாரங்களை

(எ) ஏசேக்.உரு.யெ. ஆமோ.க.யெ. ஒப.அ. ஏசா.யெ.யெ. (க) ஒப.டு. (ய) மல்.க.க. ஏசா.யெ.யெ. (யெ) ஒப.யெ. (யெ) ஆதி.உஉ.யெ. ஏசா.ச.டு.உக. ஆமோ.சு.அ. ஏசா.க.ச.சு. (யெ) ஒப.க.உக. (யெ) ஒப.ச. யோபு.க.க. உஎ. ஆமோ.க.உ. (யெ) ஆதி.யெ.உக. உபா.உக.உக. ஆமோ.ச.யெ. (யெ) அதி.டு.யெ.ச. யாத்.யெ.யெ. யோபு.சக.யெ. அதி.டு.யெ.ச.டு. (உக) ஏசா.யெ.ச. ஆமோ.க.க. சக.க.உ. ஏசா.டு.எ.யெ. (உச) ஏசா.யெ.அ. (உஎ) ஆமோ.க.ச. (உஅ) ஏசா.உக.யெ. நியா.க.க. யோபு.க.க. (உக) சங்.ாஉ.யெ.டு.

யும், மந்தைகளையும், அவர்கள் திரைகளையும், அவர்களுடைய சகலபாத்திரங்களையும், ஒட்டகங்களையும் கொண்டுபோவார்கள்; அவர்கள் அவர்களுக்குச் சூழ்நிலும்பயமுண்டென்று சொல்லுவார்கள்

கூய ஆத்சோரின் குடிகளே, துரிதமாய் ஒடுங்கள், தூரத்திற்குப்போய் பன்னத்தில் ஒதுங்கி வாசம் பண்ணுங்கள், பாபேலின் இராசாவாகிய நெபுகத்நெட்சர் உங்களுக்கு விரோதமாய் ஆலோசனை செய்து, உங்களுக்கு விரோதமாய்த் தீர்மானம் பண்ணியிருக்கிறானென்று யெகோவா சொல்லுகிறார்.—நீங்கள் எழுந்து கதவுகளும் தாழ்களும் இல்லாமல் நிர்ப்பயமும் நிர்வீசாரமுமாகத்தனித்து வசிக்கிற சாதியாருக்கு விரோதமாய்ப்போங்க

கூஉ னென்று யெகோவா சொல்லுகிறார்.—அவர்களுடைய ஒட்டகங்கள்கொள்ளைப்பொருளும், அவர்களுடைய மிகுதியான ஆடாமெடுகள் குறைப்பொருளுமாகும்: நான்குகாற்றுத்திசைகளுமான கடையெல்லையின் மூலைகளுக்குள் அவர்களைச் சிதற அடிப்பேன், நான்கு திசையிலும் நின்று அவர்களுக்கு ஆபத்து வரப் பண்ணுவேனென்று யெகோவா சொல்லுகிறார்.—ஆத்சோர்வயிசுரப்பங்களுக்கு இருப்பிடமாகும், அது நின்றமும் பாழாய்ப்போம்: அதில் ஒருவனுந் தங்கமாட்டான், மனுஷ சாதியாரொருவரும் அதில் குடியிருக்க மாட்டார்.

கூச யூதாவின் இராசாவாகிய சிதியா அரசானத் தொடங்கின காலத்தில், எலாமைக்குறித்து எரேமியா தீர்க்கதரிசிக்குக்கிடைத்த யெகோவாவின் வாக்கு:—சேனாபதியாகிய யெகோவா, பாருங்கள், நான் எலாயின் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை நாசப்படுத்துவேனென்கிறார்.—வானத்தின் நான்கு திசையினின்று நாலுகாற்றுக்களை எலாயின் மேல் வீசப்பண்ணுவேன், அந்தக்காற்றுக்கள் எல்லாவற்றின் முகங்களிலும் அவர்களைத் தூற்றுவேன்; தூரத்திலிடப்பட்ட எலாயியர் போகாத சாதியார் இருப்பதில்லை.—நான் எலாயியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிரானை வளவாக வகைதேகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணுவேன்: என் உக்கிரகோபமென்னுந் தீமையை அவர்கள் மேல் வருஷிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை நாசப்படுத்தும்வரைக்கும் கட்டத்தை கூடி அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன்.—எலாயியரால் என் சிங்காசனத்தைத் தாப்பிப்பேன், அதிலிருந்து இராசாவையும் பிரபுகளையும் நாசப்படுத்துவேனென்று யெகோவா சொல்லுகிறார்.

கூக ஆளுலும் முடிவுகாலத்தில் நான் சிறையினின்று எலாமை மீட்டுக்கொள்வேனென்று யெகோவா சொல்லுகிறார்.

இய. அதிகாரம்.

பாபேலுநகரத்துக்குத் தண்டனை வருமென்று தீர்க்கதரிசனஞ்சொல்லல், இஸரவேல் சனங்களுக்குக் குமீட்சி வருமென்று முன்னுரைத்தல்.

யெகோவா, எரேமியா தீர்க்கதரிசியைக் கொண்டு, பாபேலுயல் கல்தேயரினதேசத்தை யுங்குறித்துச் சொல்லுவித்தவாக்கு:—பாபேலுநகரம் பிடிக்கப்பட்டது, பேல் வியாகுலமடைந்தது, மிரோதக்கர்க்கப்பட்டது; அதின் விக்கிரகங்கள் இலச்சையடைந்தன, அதின் சிலைகள் கண்டதுண்டமாயினவென்று சொல்லித் தேசத்தாருக்குள் இதைத் தெரிவித்துப் பிரசித்தப்படுத்துங்கள்; இதை மறையாமல் கொடியேற்றிப் பிரசித்தப்படுத்துங்கள்.—வடக்கினின்று அதற்கு விரோதமாய் ஒரு சாதி வந்து அதின் தேசத்தைப் பாழாக்கும், ஒருவரும் அதிலே வாசம் பண்ணமாட்டார்: மனுஷர் மிருகங்களுடன் நீங்கி விடுவார்கள்.

அந்நாள்களிலே அக்காலத்தில் இஸரவேல் சந்தியாரும், யூதா வமிசத்தாரும் ஏகமாய் வருவார்கள்; அழுது அழுது சென்று, தங்கள் தேவனாகிய யெகோவாவைத் தேடிவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—ஒரு பொழுதும் மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் யெகோவாவுடனே நம்மைச் சேர்ப்போம்வாருங்கென்று சொல்லி, சீயோந்திசைக்கு எதிர்ப்புமகமாகி, அதற்குப்போகும் வழியாக தென்று கேட்டுவிசாரிப்பார்கள்.—என் சனங்கள் காணாமற்போன ஆடுகள் போலிருந்தார்கள்: அவர்கள் தங்கள்மேய்ப்பரால் மலைகளின்மேலே சிதற அடிக்கப்பட்டுப்போனார்கள்: அவர்கள் ஒருமலையினின்று வேறொருமலைக்குப்போய் அலைந்து, தங்கள் இளைப்பாறும்ஸ்தானத்தை மறந்துவிட்டார்கள்.—அவர்களைக் கண்டவர்களையாவரும் அவர்களைப்படுத்தார்கள்: அவர்கள் நீதியின்வாசஸ்தலமாகிய யெகோவாவுக்கு விரோதமாய், தங்கள் பிதாக்கள் நம்பின யெகோவாவுக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள், ஆதலால் எங்கனிடத்தில் குற்றமில்லையென்று அவர்கள் சத்துருக்கள் சொல்லுவார்கள்.—நீங்கள் பாபேல் மத்தியிலிருந்துபோங்கள், கல்தேயரினதேசத்தினின்று புறப்படுங்கள், மந்தைகளின் முன்நடக்குங்கடாக்களைப்போலிருங்கள்.

பாருங்கள், நான் பாபேலுக்கு விரோதமாக வடதேசத்தினின்று பிரதான சாதிகளின் கட்டத்தை எழுப்பி வருவிக்க, அவர்கள் அதற்கு விரோதமாக அணிவகுப்பார்கள்; அவர்களால் அது பிடிக்கப்படும்: அவர்களுடைய அம்புடன் சாமர்த்தியமுள்ள வில்வீரரின் அம்புகளைப்போலிருக்கும்; அவைகளில் ஒன்றும் புகுவாக்கத் திரும்பாது.—கல்தேய தேசங்கொள்ளைப்பொருளாகும்:

(கூக) எசேக். கூடி. யக. எண். உக. உ. பா. கூ. உ. அ. மீ. கா. எ. ய. ச. (கூஉ) எசேக். இ. ய. (கூக) மல். க. கூ. (கூடு) ஏசா. உ. உ. ச.— (இய. அதி. சா) ஏசா. யக. க. (உ) ஏசா. ச. த. க. அதி. இ. ச. ச. ச. (கூ) அதி. இ. ச. ச. அ. ஏசா. யக. ய. எ. ய. அ. உ. ய. (ச) ஒசி. க. ய. க. எஸ். ரு. கூ. ய. உ. ச. ச. ஸ். பா. உ. ச. இ. த. ச. க. ய. உ. ய. ஒசி. கூ. இ. (சு) ஏசா. இ. கூ. க. க. பே. து. ரு. இ. உ. உ. ரு. (ஏ) ச. ஸ். எ. கூ. எ. ச. க. ய. க. இ. தா. னி. கூ. ய. க. ச. ஸ். கூ. ய. க. ச. ஸ். உ. உ. ச. (அ) ஏசா. ச. அ. உ. ய. ச. த. உ. ச. எ. வெ. னி. யி. ய. ச. (கூ) உ. சா மு. க. உ. க. (ய) வெ. னி. யி. எ. ய. க.

அதைக்கொள்ளையாடும் யாவரும் நிருத்திபெறு வார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—
 ௩௧ என் சுதந்தரத்தை நாசப்படுத்தினவர்களே, நீங்கள் சந்தோஷப்பட்டார்கள், மகிழ்ந்தீர்கள், நீங்கள் புல்லுமெயும் கடாரியைப்போல புஷ்டியானீர்கள், வலிய குகிறைகளைப்போலக் கணைத்தீர்
 ௩௨ கள்.—ஆதலால் உங்களுக்கீழ் மாதா மிகவும் வியாசுலப்படுவான்; உங்களைப்பெற்றவன் இலச்சையடைவான்: பாருங்கள், அவன் சாபியாருக்குக்கடையும், வனமும், வறண்டபூமியும், அவாந்தரமுமாக வான்.—யெகோவாவின் கோபத்தினிமித்தம் அது குடியிருப்பாரில்லாமல் முழுமையும் பாழாய்ப்போம்: பாபேலின் வழியாய்ப் போகிற யாவரும் பிரயித்து, அதின் சகலவகைகளை யசயுங்கண்டு சிறுவார்கள்.—நீங்கள் பாபேலுக்குவி ரோதமாக நாண்டு திசையிலும் அணிவகுத்துக்கொள்ளுங்கள்: வில்வீரரே, நீங்கள் எல்லாரும் அதின் மேல் அம்புகளை எய்யுங்கள், ஓயாமல் எய்யுங்கள்: அது யெகோவாவுக்குவி ரோதமாய்ப் பாவஞ்செய்தது.—அதின் சற்றிலும் ஆரவாரியுங்கள்: அது தன்னை ஒப்பித்தது: அதின் அத்திபாரங்கள் இடிந்தன, அதின் மதில்கள் ஓழே விழுந்தன: இது யெகோவா வாங்கும் பழி: அதனிடத்திற் பழிவாங்குங்கள்; அதுசெய்ததுபோல நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.—விதை விதைக்கிறவனையும், அறுப்புக்காலத்தில் அரிவாளைப்பிடிக்கிறவனையும் பாபேலில்லின்று சேதி யுங்கள்: உபத்திரவப்படுத்துங்கட்கத்துக்கு அஞ்சி அவர்கள் தங்கள் சனங்களிடத்தில்திரும்பிப் போவார்கள், அவர்கள் தங்கள் தங்கள் சுயதேசத்துக்குத் தப்பி ஒடுவார்கள்.
 ௩௪ இஸரவேல் சிதறுண்ட ஆடு: சிங்கங்கள் சிதற அடித்தன: முதல்முதல் அஹிரியவின் இராசா அதைப்பட்சித்தான்; பின்பு பாபேலின் இராசாவாகிய இந்த நெபுகக்நெச்சர் அதின் எலும்புகளை முடிபறித்தான்.—ஆதலால் இஸரவேலின் தேவனும் சேனாபதியுமாகிய யெகோவா, பாருங்கள், நான் அஹிரிய இராசாவைத் தண்டித்ததுபோலப் பாபேலின் இராசாவையும், அவன் தேசத்தை யுட்க தண்டிப்பேன்.—இஸரவேலைத்திரும்பவும் அவன் தொழுவத்துக்குக்கொண்டெருவேன், அவன்கர் மேலிலும் பாஷானிலும் மேய்வான், எப்ராயீமின் மலையிலும், சிலியாத்திலும் அவன் ஆத்துமந்திருத்த உய்தியாகுமென்கிறார்.—அக்காலத்திலே அந்நாள்களில் இஸரவேலின் அக்கிரமங்கள் தேடப்பட்டாலும், அவையிலலை; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும், அவை காணப்படாமலிருக்கும்; நான் மீதியாகவைத்தவர்களைமன்னிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்.
 ௩௬ கட்கமே, கலகங்களுள்ள தேசத்துக்கு வி

ரோதமாக எழுந்து, அதையும், விசாரிக்கப்பட்டு தேசத்தையுத்தண்டித்து, அவர்கள் சந்தியார் ஒழியும்படி அவர்களை நாசப்படுத்து: நான் உனக்குக்கட்டளையிட்ட யாவற்றின்படிக்குஞ்செய்யென்று யெகோவா சொல்லுகிறார்.—தேசத்திலே யுத்தத்தின்சத்தமும், மகாசங்காரமும் இருக்கின்றன.—சுருவபூமியின்சம்மட்டி எப்படிச் சேதிக்கப்பட்டு உடைந்துபோயிற்று; புறச்சாபியாருக்குள்ளே பாபேல் எவ்வளவுபாழாய்ப்போயிற்று.—பாபேலே, நான் உன்னிமித்தம் கண்ணிவைத்தேன், அதை நீ அறியாமல் அகப்பட்டாய்: நீ யெகோவாவுக்கு வி ரோதமாக யுத்தஞ்செய்தபடியால் சிக்குண்டு அகப்பட்டுப் போனாய்.—யெகோவா தமது ஆயுதசாலை உகியைத்திறந்து, தமது குரோதத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டுவந்தார்: கல்தேயர் தேசத்தில்திடுவெ ஆண்டவருஞ்சேனாபதியாகிய யெகோவா செய்யுங்கிரியை.—தூரமான எல்லை யினின்று அதற்குவி ரோதமாய்வாருங்கள், அதின்பண்டசாலைகளைத்திறந்துவிடுங்கள்: அதைப்போர்கள் போலக்குவித்து, முழுமையும் நாசப்படுத்துங்கள்: அதில் ஒன்றும் விடப்படாது.—அதின் உள்களைகளை எல்லாம் கொலைசெய்யுங்கள்; அவைகள் கொலைக்களத்துக்குப் போகக்கடவன: ஐயோ, அவைகளுக்கு ஆபத்துவரும், அவைகள் விசாரிக்கப்படும் நான் வந்துவிட்டது.—நம்முடைய தேவனாகிய யெகோவாவின் பழிவாங்குதலான அவருடைய ஆலயத்தின்பழிவாங்குதலைச்சீயோனிலே தெரிவிக்கும்படி, பாபேல் தேசத்தைவிட்டுத் தப்பி ஓடிவந்தவர்களுடைய சத்தம் கேட்கப்படும்.—பாபேலுக்கு வி ரோதமாகவரும்படி வில்வீரரை அழையுங்கள்: வில்வீரரே, நீங்கள் எல்லாரும் அதற்கு வி ரோதமாகப் பானயம் இறங்குங்கள்; ஒருவரையுந்தப்பவிடா திருங்கள்: அதின் கிரியைக்கேற்கப்பிரதிபலனளியுங்கள்; அதுசெய்த எல்லாவற்றின்படிக்கும் அதற்குச் செய்யுங்கள்: அது இஸரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவுக்கு வி ரோதமாய்த் தன்னை மென்மைபாராட்டினது.—அதினிமித்தம் கூடி அந்தத்தினத்தில் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள், அதின் யுத்தவீரர் சமஸ்தருஞ்சேதிக்கப்படுவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—பார், அகங்காரமுள்ளவளே, நான் உனக்கு வி ரோதியென்று ஆண்டவரும் சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்: நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன் தினம் வந்துவிட்டது.—அகங்காரமுள்ளவன இடறிவிழுவான், அவனைத் துக்குவாரில்லை: நான் அவன் நகரங்களில் அக்கிரியைக்கொளுத்துவேன், அது அவனுக்கு நான் கு திசையிலுமுள்ள சகலத்தை யும் பட்சிக்கும்.

(௩௧) ஏசா.சுஎ.சு. ஒசி.ய.௩௧. (௩௨) க.நானா.௨௧.௨௪. உ.நானா.௩௩.௩. புல.௩.௧. எசேசு.௩௪.௩௩. சங்.௩௧.௩.௩. வெளி.௩௩.௩. (௩௩) ஏசா.௩௩.௩. (௩௪) ஏசா.௩௩.௩. (௩௫) ஏசா.௩௩.௩. (௩௬) ஏசா.௩௩.௩. (௩௭) ஏசா.௩௩.௩. (௩௮) ஏசா.௩௩.௩. (௩௯) ஏசா.௩௩.௩. (௪௦) ஏசா.௩௩.௩. (௪௧) ஏசா.௩௩.௩. (௪௨) ஏசா.௩௩.௩. (௪௩) ஏசா.௩௩.௩. (௪௪) ஏசா.௩௩.௩. (௪௫) ஏசா.௩௩.௩. (௪௬) ஏசா.௩௩.௩. (௪௭) ஏசா.௩௩.௩. (௪௮) ஏசா.௩௩.௩. (௪௯) ஏசா.௩௩.௩. (௫௦) ஏசா.௩௩.௩. (௫௧) ஏசா.௩௩.௩. (௫௨) ஏசா.௩௩.௩. (௫௩) ஏசா.௩௩.௩. (௫௪) ஏசா.௩௩.௩. (௫௫) ஏசா.௩௩.௩. (௫௬) ஏசா.௩௩.௩. (௫௭) ஏசா.௩௩.௩. (௫௮) ஏசா.௩௩.௩. (௫௯) ஏசா.௩௩.௩. (௬௦) ஏசா.௩௩.௩.

கூ இலரவேல்சந்தியாரும் யூதா வயிசத்தாரும் ஏகமாய் உபத்திரவப்பட்டார்கள்; அவர்களைச் சிறைபிடித்தவர்கள் யாவரும் அவர்களைப்போகவிடாமல் உறுதியாய்ப்பிடித்துக்கொண்டார்களென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—சேனாபதியாகிய யெகோவா வென்னும் நாமமுள்ள அவர்களுடைய மீட்பர் வல்லமையுள்ளவர்: பாபேலின் குடிகள் நடுங்குகிறதற்கே துவாய் அவர்தேசத்தை நடுங்கப்பண்ணி, அவர்களுக்காவழக்காடுவார்.

கூடு கல்தேயரினமேலும், பாபேலின் குடிகள்மேலும், அதின் பிரபுகளின் மேலும், அதின் ஞானிகளின்மேலும் கட்கம் விழுந்த தென்று யெகோவா சொல்லுகிறார்.—மாயாவத்தைக்காரரின்மேல் கட்கம்விழ, அவர்கள் மணம் மயங்குவார்கள்: பராக்கிரமசாலிகளின்மேல் கட்கம்விழ, அவர்கள் அஞ்சிநடுங்குவார்கள்.—அதின் குதிரைகளின்மேலும், அதின் இரதங்களின்மேலும், அதின் மத்தியிலுள்ள கலப்பான் சணக்கள்மேலும் கட்கம்விழ, அவர்கள் ஸ்திரிகளைப்போலாவார்கள்: அவர்கள் பொக்கிஷங்களின்மேல் கட்கம்விழ, அவைகள் கொள்ளைப்பொருளாகும்.—மழைக்குத்தாழ்ச்சியுண்டாகும்; சலம்வற்றிப்போம்: அது தொழிற்படுத்தப்பட்ட விக்கிரகங்களுள்ளதேசம், அவர்கள் தங்கள்விக்கிரகங்கட்கம்மேல் மணமயங்கியிருக்கிறார்கள்.—ஆதலால் காட்டுமிருகங்களும், தீவுகளிலே சஞ்சரிக்கிற மிருகங்களும் அதிலே வாசம்பண்ணும், கோட்டான்கள் அதிலேதங்கும்: இனி ஒருபொழுதுஞ்சீர்ப்படமாட்டாது; தலைமுறை தோறும் அதில் ஒருவரும் வாசம்பண்ணார்கள்.—தேவன் சோதோமையும், கொமாராவையும், அவைகளின் அயலணர்களை யுக்கவிழ்த்ததுபோல் அவைகளைக் கவிழ்ப்பாரென்று யெகோவா சொல்லுகிறார்; அதினால் ஒருவரும் அதிலே தங்கமாட்டார், மனுபுத்திரரில் ஒருவரும் அதில் வசிக்கமாட்டார்.—பாருங்கள், வடக்கினின்று ஒரு சனத்திரளும் மகாசாதியும் வரும், பூமியின் எல்லைகளினின்றும் அநேக இராசாக்களும் எழுப்பப்படுவார்கள்.—சுஉ அவர்கள் வில்லையும், வேலையும் பிடித்துக்கொண்டுவருவார்கள்: அவர்கள்தையயில்லாதவர்கள், ஒருவருக்கும் இரங்கமாட்டார்கள்: அவர்கள் சத்தம் சமுத்திரத்தைப்போல் ஒலிக்கும்; பாபேலின் குமாரத்தியே, அவர்கள் குதிரைகளேறி, அணிவகுத்து, யுத்தசன்னத்தராகி உணக்குவீரோதமாய் வருவார்கள்.—அவர்கள் வருகிற செய்தியைப் பாபேலின் இராசாகேட்டபொழுது அவன் கை மெலிவடைந்தது: ஸ்திரியின் பிரசவவேதனைபோன்ற சச வேதனைகள் அவனைப்பிடித்தன.—பாருங்கள், யோர்தான் நதியின்பெருக்கினின்று சிங்கம் வரு

வதுபோல், வலிமையான வாசல்தலத்துக்கு விரோதமாய் வருகிறான்: நான் அங்கிருந்து அவனை விரைந்தோடப்பண்ணுவேன்: நான் அதின்மேல் ஏற்படுத்தும்படி தெரிந்துகொள்ளப்பட்டவன் யாவன், எனக்கு நிகரானவன் யாவன், எனக்குக் காலத்தை நியமிக்கிறவன் யாவன், என்சமுதத்தில் நிற்கும்மேய்ப்பன் யாவன்.—ஆதலால் யெகோவா பாபேல் நகரத்துக்கு விரோதமாய்ச்செய்த ஆலோசனையையும், அவர் கல்தேயருக்கு விரோதமாகக்கொண்ட நியமங்களையும் கேளுங்கள்; மந்தையில் சிறுவரும் அவர்களை வெளியே இழுத்துக்கொள்வார்களே: அவர்களுடைய வாசல்தானங்களை வெறுமையாக்குவாரே.—பாபேல் நகரம் பிடிக்கப்பட்டதென்னுஞ்சத்தத்தினால் பூமி அதிரும், அதின் அழகையின் சத்தம் புறச்சாதிகளுக்குள்ளே கேட்கின்றது.

கூக. அதிகாரம்.

க. பாபேலுக்குத்தண்டனை வருமென்று தீர்க்கதரிசனஞ்சொல்லல்: கூக. எரேமியா அந்தச்செய்தியைப் பாபேலுக்கணுப்பி வாசிப்பித்த பின்பு அதனோடே கல்லுகளைக்கட்டிப் பிரதநதியில் அமிழ்ந்திய திருஷ்டாந்தத்தைத் தெரிவித்தல்.

யெகோவா இவ்வாக்கைச் சொல்லுகிறார்; பாருங்கள், நான் பாபேலுக்கும், எனக்கு விரோதமாயெழும்புகிறவர்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் விரோதமாக அழிவுசெய்யுங்காற்றை வீசப்பண்ணுவேன்.—தூற்றுவாரைப்பாபேலுக்கு அனுப்புவேன், அவர்கள் அதைத்தாற்றி அதின்தேசத்தை வெறுமையாக்குவார்கள்: ஆபத்துகளில் அதின் நான்குதிரையிலும் அதற்கு விரோதிகளாயிருப்பார்கள்.—நாணெற்று கிறவனுக்கும், தன் சீராவடு நிமிர்ந்து நிற்கிறவனுக்கும் விரோதமாக, வில்வீரன்தன் வில்லை நாணெற்கடவன்: நீங்கள் அதின்வாலிபரையீதியாகவிடா திருங்கள்; அதின் சமஸ்தசேனையையுஞ்சங்காரம்பண்ணுங்கள்.—கல்தேயரின் தேசத்தில் கொலை செய்யப்பட்டவர்களும், அதின் இராசவீதிகளில் உருவிக்குத்தப்பட்டவர்களும் விழுவார்கள்.—அவர்கள் தேசம் இலரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச்செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும், இலரவேலும் யூதாவும் தங்கள் தேவனுஞ்சேனாபதியாகிய யெகோவாவினால் கைவிடப்பட்டவிலை.—நீங்கள் ஒவ்வொருவரும் பாபேலின் அக்கிரமத்தின் தண்டனையில் சேரிக் கப்படாதபடிக்கு, அதின் மத்தியினின்றும் பிடி, உங்கள் உங்கள் பிராணனை இரட்சிக்கக்கடவீர்கள்; இது யெகோவா பழிவாங்குங்காலம்: அவர் அதற்குப்பிரதிபலனளிப்பார்.—பாபேல் யெகோவாவின்கையில் பூலோகத்தார்யாவரையும் வெறிக்கப்பண்ணும்பொற்பாத்த

(கூ) வெளி. யி. அ. ஏ. சா. ச. எ. ச. (கூடு) தானி. இ. கூ. ஏ. சா. ச. எ. வ. கூ. ஏ. சா. ச. ச. உ. (கூ) ஏ. சே. கூ. ய. இ. நா. கூ. கூ. ய. கூ. (கூ) ஏ. சா. ச. ச. உ. வெளி. யி. கூ. ய. உ. (கூ) ஏ. சா. ய. கூ. உ. ய. உ. வெளி. யி. அ. உ. (சு) ஆதி. யி. கூ. உ. ஏ. சா. ய. கூ. ய. கூ. (சு) வெளி. யி. ஏ. யி. கூ. (சு) ஏ. சா. ய. கூ. யி. ஏ. சா. இ. கூ. யி. (சு) ஆதி. ச. கூ. உ. ச. (சு) யோ. யு. ச. யி. (சு) ஏ. சா. யி. ச. உ. ச. (சு) வெளி. யி. அ. கூ.—(கூ. அதி. க.) உ. இரா. யி. கூ. ஏ. (உ) அதி. இ. யி. யி. ச. (க) அதி. இ. யி. ச. அதி. இ. யி. உ. ச. (சு) வெளி. யி. அ. ச. அதி. இ. யி. யி. உ. அ. (ஏ) வெளி. யி. ஏ. ச. வெளி. யி. ச. அ.

திரம் ஆயிற்று: அதிலுள்ள மதுபானத்தைப்பற்றித் தேசத்தார் குடித்ததினால் அவர்கள் மனமயங்கி னார்கள்.—பாபேல் சமூகியில் விழுந்து பாழாய்ப் போயிற்று: அதினிமித்தம் அலறுங்கள்; அதைச் சொஸ்தப்படுத்தக்கூடுமெய்யாகில் அதின் வியாதியை மாற்றும் பிசின்தைலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.—பாபேலைச் சொஸ்தப்படுத்தும்படி விரும்பினும், அது சொஸ்தப்படவில்லை: அதை விட்டுநாம் ஒவ்வொருவரும் நமது தேசத்துக்குப் போவோம்வாருங்கள்: அதின்தண்டனைவானபரியந்தஞ்சென்று ஆகாயமண்டலங்கள் வரைக்கும் ஏறிப்போயிற்று.—யெகோவா நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்: நம்முடைய தேவகுடியெய்கோவாவின் கிரியையைச் சீயோனில் பிரசித்தம்பண்ணுவோம்வாருங்கள்.—அம்புகளைத் துலக்குங்கள்; பரிசைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்: யெகோவாமேதியருடைய இராசாக்களின் மனதைவலிவிட்டார்: பாபேல் நகரத்தை நாசப்படுத்துகிறதற்குத் தீர்மானித்தார்; யெகோவா செய்யும் பிரதிபலன் அவருடைய ஆலயத்தினிமித்தம் உண்டாகும்பிரதிபலன்.—பாபேலின் மதில்களின்மேல் கொடியை ஏற்றுங்கள், காவலாளரைத் தைரியப்படுத்துங்கள் காவலாளரை ஏற்படுத்துங்கள், பதிலிருப்பாரை வையுங்கள்: யெகோவா தாம் பாபேல் நகரத்தாருக்கு விரோதமாய்ச்சொல்லியபடி தீர்மானித்துச் செய்திருக்கிறார்.—மிகவும் ஐசுவரியங்களை யுடையவளாகி, சலராசியின் ஓரத்திலவாசம்பண்ணுகிறவளே, உன்முடிவும், பொருளாசையின் ஒழிவும் வந்துவிட்டன.—நிச்சயமாய் வெட்டுக்கிளிகளெத்தினையோ, அத்தனைமனிதரால் உன்னை நிரப்புவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக ஆரவாரம்பண்ணுகளென்று சேனாபதியாகிய யெகோவா தமது நாமத்தைக்கொண்டே ஆணையிட்டார்.—அவர் தமது வல்லமையினாலே பூமியைச் சிறுஷ்டித்தார், தமது ஶீானத்தினாலே பூலோகத்தை ஸ்தாபித்தார், தமது புத்தியினாலே வானத்தைவிரித்தார்.—அவர் முழக்கமிடும்பொழுது ஆகாயத்திலே மிகுதியான சலந்தோன்றும்; பூமியின் எல்லைகளினின்று மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களையுமுண்டாக்கி, தமது பண்டசாலைகளினின்று காற்றுப் புறப்படப்பண்ணுகிறார்.—எந்தமனுஷனும் அறிவிலே மிருகத்துக்குச் சமானம்; தொழிற்பெற்றிய சுருபத்தினால் அதைவார்த்திறவன் இலச்சையடைவான்: அவன்வார்த்த சுருப்பொயி, அவைகளுக்குச் சுவாசமில்லை.—அவைகள் மாயை, பிராந்தியின்கிரியை: தண்டனைவருங்காலத்தில்கூட நாசமடையும்.—யாக்கோபின்பங்கு அவைகளைப்போலல்ல; அவர் எல்லாவற்றிற்குஞ் சிறுஷ்டி

கர்த்தா: இலரவேல் அவர்சுதந்திரிக்கும்பங்கு: அவர்காமம் சேனாபதியாகிய யெகோவா.—நீ என்மழு, என்யுத்தத்தின் ஆயுதம்: நான் உன்னைக் கொண்டு அந்நியதேசத்தாரைச் சங்கரிப்பேன், உன்னைக்கொண்டு இராச்சியங்களைச் சங்கரிப்பேன்.—உன்னைக்கொண்டு குதிரையையும், அதில் உக ஏறுகிறவனையுஞ்சங்கரிப்பேன்; உன்னால் இரத்தத்தையும் அதில் ஏறுகிறவனையும் அழிப்பேன்.—உன்னைக்கொண்டு புருஷனையும், ஸ்திரியையுஞ்சங்கரிப்பேன்; உன்னைக்கொண்டு பாலகனையும் விருத்தனையுஞ்சங்கரிப்பேன்; உன்னைக்கொண்டவா லிபனையுக்கள்கையையுஞ்சங்கரிப்பேன்.—உன்னைக்கொண்டுமேய்ப்பனையும் அவன்மந்தை உகையையுஞ்சங்கரிப்பேன்; உன்னைக்கொண்டு பயிர்ச்செய்கைக்காரனையும் அவன் வர்க்குண்டையையுஞ்சங்கரிப்பேன்; உன்னைக்கொண்டு சேனாபதிகளையும் அதிகாரிகளையுஞ்சங்கரிப்பேன்.—பாபேலுங் கல்தேயர் சமஸ்தரும் சீயோனில் உச செய்த அவர்களுடைய எல்லாத் தீமைக்கும் பிரதிபலனை உங்கள்முன்பாக அளிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்.—பூமி முழுவதை உடையும் நாசப்படுத்தும் நாசகுடியை மலையே, பார், நான் உனக்கு விரோதியென்று யெகோவா சொல்லுகிறார்: நான் உன்மேல் கையை ஒங்கி, மலைகளினின்று உன்னையுருட்டிக்கீழே விழுத்துவேன், நான் உன்னை எரிந்தமலையாக்குவேன்.—கோடிக்கு ஒருகல்லாயினும், அஸ்திபாரங்களுக்கு ஒரு கல்லாயினும் அவர்கள் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ நித்தியப்பாழாவாயென்று யெகோவா சொல்லுகிறார்.—தேசத்திலெகோ உடைய ஏற்றுங்கள், புறத்தேசத்தாருக்குள் எக்காளமுதுங்கள், அதற்கு விரோதமாய்ச் சாதியாரை ஆயத்தப்படுத்துங்கள், அதற்கு விரோதமாய் அரசராத், மின்னி, அஷ்கேனசென்னும் இராச்சியத்தாரை ஏகமாய்க்கூட்டுங்கள், அதற்கு விரோதமாகச் சேனாபதியை ஏற்படுத்துங்கள்; சீனையுள்ள வெட்டுக்கிளிகளைப்போலக்குதிரைகளைவரப்பண்ணுங்கள்.—மேதியர்தேசத்தின் இராசாக்க உடனும், அதின் சேனாபதிகளும், அதின் சமஸ்த அதிபதிகளும், அவன் ஆளுகைக்கு அமைந்த சனங்களுமாகிய சாதியாரை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.—அதினால்தேசம் அதிர் உகது துக்கங்கொள்ளும்: பாபேல் தேசத்தை வசிக்காரில்லாமல் பாழாக்கும்படி பாபேலுக்கு விரோதமாக யெகோவா பின் தீர்மானஞ்செய்தியாகும்.—பாபேலின் பராக்கிரமசாலிகள் யுத்தம் கூப்பண்ணாமல்விட்டுத் தங்கள் கோட்டைகளில் தரித்திருக்கிறார்கள்: அவர்கள் பெலங்குன்றி, ஸ்திரிகளைப்போலானார்கள்: அதின் வாசஸ்தானங்கள் தகிக்கப்பட்டன; அதின் தாழ்கள் முறிந்

(அ) ஏசா.உக.க. வெளி.யச.அ. வெளி.யச.ய.யெ.க.க. (க) ஏசா.யெ.யச. வெளி.யச.கு. (ஃ) சங்.க.க. (வக) அதி.சக.ச. ஏசா.யெ.யெ. (வஉ) நாகூ.உ.க. (யக) வெளி.யெ.க.யெ. (யச) ஆமோ.க.அ. நாகூ.க.யெ. (வகு) ஆதி.க.க.க. யோபு.க.அ. சங்.யச.உ. ஏசா.ச.ய.உ.உ. (யக) சங்.யக.க. (உய) ஏசா.யெ.யெ. (உஉ) உ.நானா.கக.யெ. (உச) அதி.கு.யெ.யெ. (உக) ஏசா.யெ.உ. சக.ச.வ. வெளி.அ.அ. (உஎ) ஏசா.யெ.உ. (கஃ) ஏசா.யெ.யெ. புல.உ.க. ஆமோ.க.க. நாகூ.க.யெ.

௩௧ துபோயின.—ஒருபுறத்தில் நகரம் பிடிக்கப்பட்டது, துறைவழிகள் அடைபட்டன, நாணல்களுக்கும் அக்கினி எரிகின்றது, யுத்தவீரர் பயப்படுகிறார்களென்று பாபேலின் இராசாவுக்குத் ௩௨ தெரிவிக்கும்படி,—அஞ்சற்காரனுக்கு எதிராக அஞ்சற்காரனும், தூதனுக்கு எதிராகத் தூதனும் ௩௩ ஓடுகிறார்கள்.—பாபேலின் குமாரத்தி சூட்டுக்களத்துக்குச் சமானம், அதைப் போரடிக்குங்காலம் வந்தது: அற்பநேரத்துக்குள் அரியறுக்குங்காலம் வருமென்று இஸரவேலின் தேவனும் சேனாபதியுமாகிய யெகோவா சொல்லுகிறார்.—பாபேலின் இராசாவாகிய நெபுகதநெத்சர் என்னைப் பட்சித்தான், என்னை நாசப்படுத்தினான், என்னை வெறும்பாத்நிரமாக்கினான், முத்தையைப்போலஎன்னை விழுங்கினான். என்சுவையுள்ள பதார்த்தங்களினாலே தன் உதரத்தைநிறைத்து என்னை அகற்றிவிட்டான்.—எனக்கும் என் மாமிசத்திற்குமுண்டான கொடுமையும் உபத்திரவமும் எப்படியிருந்தனவோ, அப்படியே பாபேலுக்கும் இருப்பதாகவென்று சீயோனில் வசிப்பவன் சொல்லக்கடவன்; என் இரத்தப்பழி கல்தேயரின்மேல் இருப்பதாகவென்று யெரூஷலேம் சொல்லக்கடவது.— ௩௪ பார், நான் உன் காரியத்தை நியாயம்விசாரித்து, உன்னியித்தம் பிரதிபலனளிப்பேன்; அதின் சமுத்திரத்தையும் நீருற்றுக்களையும் வற்றப்பண்ணுவேனென்று யெகோவா சொல்லுகிறார்.— ௩௫ பாபேல் வசிப்பாரில்லாதமண்மேடுகளும், வலுசருப்பங்களின் அனைகளும், அற்புதமும், நிறையையுமாய்ப்போம்.—அவர்கள் ஏகமாய்ச்சிங்கங்களைப்போலக் கருச்சிப்பார்கள்: சிங்கக்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.—அவர்கள் களிக்குஞ்சமயத்தில் அவர்களுக்கு விருந்துசெய்து, அவர்களை வெறியாக்குவேன், அவர்கள் களிகூர்ந்து இனிநித்திரைதெளியாதபடிக்கு மகா நித்திரைகொள்ளப்பண்ணுவேனென்று யெகோவா சொல்லுகிறார்.—அவர்களை ஆட்டுக்குட்டிகளைப்போலவும், வெள்ளாட்டுக்குட்டிகளோடே ஆட்டுக்கடாக்களைப்போலவும் கொலைக்களத்துக்குச் சக தாழ்த்துவேன்.—வேஷாந்எப்படி அகப்பட்டது; பூமிமுழுவதற்குமுண்டான புகழ்ச்சி சடிதியில் எப்படி அகப்பட்டது; அந்நியதேசத்தாருக்குள் ௪௨ பாபேல்நகரம் எப்படி அற்புதமாயிற்று.—சமுத்திரம் பாபேலின்மேல் பெருகிப்பாய்ந்தது; அதின் திரைகளின் மிகுதியினால் மூடப்பட்டது.— ௪௩ அதைச்சேர்த்த பட்டணங்கள்பாரும், வறண்ட பூமியும், ஊனமுமாயின; வசிப்பாரில்லாமல் மனுபுத்திரனெருவனுஞ் செல்லாமலிருக்கிற தே ௪௪ சமாயிற்று.—நான் பாபேல்நகரத்திலே பேலைத்தண்டிப்பேன், அதுவிழுங்கினதை அதின்வாயினின்று கக்கப்பண்ணுவேன்: அந்நியதேசத்தார்

இனி அதைச்சேரமாட்டார்கள்: பாபேலின்மதிலும்விழும்.—என்சுமே, நீங்கள் அதின்மத்தியி சஞ்சினுறுபுறப்படுங்கள், யெகோவாவின் உக்கிரகோபத்தினின்று உங்களுக்கள் பிராணனை இரட்சிக்கக்கடவீர்கள்.—தேசத்திலே செய்தியைக் சககேட்பதிலால் நீங்கள் மனஞ்சேராமலும், பயப்படாமலுமிருங்கள்; வருஷத்துக்கு வருஷஞ் செய்திகேட்கப்படும், தேசத்தில் உபத்திரவமுண்டாகும், அதிபதிகள் ஒருவருக்கொருவர் விரோதமாயிருப்பார்கள்.—ஆதலால் பாருங்கள், நான் பாபேலின் வேதொழிற்படுத்தப்பட்ட விக்கிரகங்களைத்தண்டிக்கும் நான்வரும்: அப்பொழுது அதின்தேசமெல்லாங் கலங்கும், கொலையுண்ட சமஸ்தரும் அதின்மத்தியில் விழுவார்கள்.—அப்பொழுது வாசனமும், பூமியும், அவைகளிலுள்ளவாவும் பாபேலைக்குறித்துப்பாட்டுப்பாரும்: நாசர்வடதேசத்தினின்று அதினிடத்தில் வருவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—பாபேலால் இஸரசுவேலில் கொலையுண்டவர்கள் விழுந்ததுபோல, பாபேலுக்குள்ளும் சமஸ்ததேசத்தாரிலுங் கொலையுண்டபவர்கள் விழுவார்கள்.—கட்கத்துக்குத் தப்பினவர்களே, போங்கள், தரித்துநில்லாதிருங்கள்; தூரதேசத்தில் யெகோவாவை நினையுங்கள், யெரூஷலேயின்மேல் சிந்தையையுங்கள்.—நாம் இலச்சை அடைந்தோம், நிறைதையைக் கெட்கேட்டினால் வெட்கங்கள் முகங்களை மூடிற்று: அந்நியர் யெகோவாவின் ஆலயத்தின் பரிசுத்தஸ்தானங்களில் பிரவேசித்தார்கள்.—ஆதலால் யெகோவா, பாருங்கள், நான் அதிலே தொழிற்படுத்தப்பட்ட விக்கிரகங்களைத்தண்டிக்கும்நான் வருமென்று சொல்லுகிறார்: அப்பொழுதுகாயப்பட்டவர்கள் தேசமெங்கும் கதறுவார்கள்.—பாபேல் வானபரியந்தம் ஏறினாலும், அது கெட்தன்பலத்தின் உயர்ச்சியை அரணுக்கினாலும் நாசர் என்னிலிருந்து அதின்மேற் போவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—பாபேலின் இசுறு அழகையின்சத்தமும், கல்தேயரின் தேசத்தினின்று மகா சங்கரத்தின் சத்தமுந்தோன்றும்.—யெகோவா பாபேலைப்பாழாக்குவார்; சமுத்திரத்தின் திரைகளைப்போலிரைகிற அவர்கள் இரைச்சல் அமளிப்பண்ணும் மகாசத்தத்தை அதினின்று ஒழியப்பண்ணுவார்.—நாசன் பாபேலாகுகிய அவன்மேல் விரோதமாகவந்துவிட்டான், அதிலுள்ள பராக்ரமசாலிகள் பிடிக்கப்பட்டார்கள், அவர்களுடைய வில்லுக்களெல்லாம் முறிந்தபேயின: பிரதிபலனளிக்குந் தேவனாகிய யெகோவா மெய்யாய்ப்பிரதிபலனளிப்பார்.—அதின் பிரபுகளையும், ஞானவான்களையும், சேனாபதிகளையும், அதிகாரிகளையும், பராக்ரமசாலிகளையும் வெறியாக்குவேன்: அவர்கள் நித்தியநித்திரையடைந்து, நித்திரை தெளியாதிருப்பார்கள்

(௩௧) ஏசா.௨௧.௩. ஆமோ.௧.௩. மீகா.௪.௩. ஏசா.௪௧.௩. அபகூ.௩.௨. ஏசா.௪௭.௩. ஒசி.௧.௩. யோவே.௧.௩. வெளி.௩.௩.௩. (௩௭) ஏசா.௩௩.௨. வெளி.௩.௩.௨. (௪௧) ஏசா.௩௩.௩. தானி.௪.௩. (௪௨) ஏசா.௩.௩. (௪௪) ஏசா.௪௧.௧. (௪௩) வெளி.௩.௩.௩. (௪௬) உ.இரா.௩.௩. (௪௭) ஏசா.௪௪.௨. வெளி.௩.௩.௩. (௩௧) சங்.௧௪.௧.

வென்று சேர்ப்பதற்காக யெகோவா வென்ற
 ஓடினும் நாமமுள்ள இராசா சொல்லுகிறார்.—பா
 பேல்கரத்தின் விவரமான மதில்கள் முழுமை
 யும் இடிக்கப்படும், அதின் உயர்ந்த வாசல்கள்
 அக்கினியினால் தகிக்கப்படும்; சணங்கள் படும்
 பிரயாசம் விருதா, சணங்கள் இளைத்து, உழன்
 றறுத்தவேலை அக்கினிக்கிரையாயிற்றென்று சே
 ர்ப்பதற்காக யெகோவா சொல்லுகிறார்.

66 யூதாவின் இராசாவாகிய சிதிகியா அரசாண்ட
 காலம் வருஷத்திலே பாபேலுக்குப்போனசம
 யத்தில், அவனோடேபோன மாசெயாவின் பௌ
 த்திரனும் நெரியாவின் புத்திரனாகிய செராயா
 விடத்தில், எரேமியாநீர்க்கத்தரிசி கட்டினாயிட்
 67 டலவாக்கு. இந்தச் செராயா சமாதான பிரபு.—பா
 பேலுக்குநேரிடுஞ் சமஸ்ததீமையையும், பாபே
 லுக்குவிரோதமாக எழுதப்பட்ட சமஸ்தவாக்கு
 களையும் எரேமியா ஒருபுத்தகத்தில் எழுதினான்.—
 68 பின்பு எரேமியா செராயாவை நோக்கி, நீ பாபே
 லைச் சேர்ந்தபொழுது, பார்த்து, இவ்வாக்குகளை
 69 எல்லாம் வாசித்து, —யெகோவாவே, நீர் இந்
 தஸ்தானத்தில் மனுஷனும் மிருகமும் இராதப
 டிக்கும், அது என்றும் பாழாயிருக்கும்படிக்கும்,
 அதைச் சேதித்துப்போடுவெனென்று இந்தஸ்தா
 னத்துக்கு விரோதமாகச் சொன்னீரெயென்று
 70 சொல்லுவாயாக.—நீ இந்தப்புத்தகத்தை வாசித்து
 71 முடிந்தபின்பு, இதனோடே ஒருகல்லைக்கட்டி இ
 72 தைப்பிரதந்தியின்மத்தியில் எறிந்துவிட்டு, —பா
 பேல் அதன்மேல் நாள்வருவிக்குந்தீமையினால்
 இவ்வீதமாய் தாழ்ந்துப்போம், அது ஒருபொ
 முதம் எழும்பமாட்டாதென்று சொல்லவென்
 73 றான்: எரேமியாவின்வாக்குகள் இவ்வளவிலே
 முடிந்தன.

74. அதிகாரம்.

க. சிதிகியா பாபேல் இராசாவின் கட்டினையை மீ
 75 தல்: ச. யெரூஷலேம் வசப்பட்டததிக்கப்பட்
 76 தல்: சணங்களைப்பாபேலுக்குக்கொண்டுபோ
 77 தல்: உஅ. சிறைப்பட்டவர்களைத் தொகையிட்
 78 தல்: ௭௧. யோயாசீம் உன்னதம்பெறல்.

சிதிகியா அரசானத்தொடங்கினபொழுது அவ
 னுக்கு இருபத்தொருவயது, அவன் யெரூஷலே
 79 மிலேபதினொரு வருஷம் அரசாண்டான். அவன்
 மாதாவின் பெயர் அமுற்றான், அவள் விப்ரண
 80 ரானாகிய எரேமியாவின் புத்திரி.—அவன் யோ
 யாசீம் செய்தவாறு நின்படிக்கும் யெகோவா
 81 வின் பார்வையில் தீமை செய்தான்.—யெகோ
 82 வா யெரூஷலேமையும் யூதாவையும் தமதுசநி
 தியினின்று அகற்றிப்போடும்படி, அவருடைய
 கோபத்தினால் அப்படியே நடந்தது, அதினால் சி
 திகியா பாபேல் இராசாவுக்குவிரோதமாகக் கல
 83 கம்பண்ணினான்.

84 பின்பு அவன் அரசாண்ட ஒன்பதாம் வருஷம்
 பத்தாம்மாதம் பத்தாந்தினத்தில் பாபேலின்
 இராசாவாகிய நெபுகத்தெட்சரும் அவன் சமஸ்

தசேனையும் யெரூஷலேமுகருவிரோதமாய்வந்
 து பாளையிறங்கினார்கள், அதற்குவிரோதமாய்ச்
 சூழ்ந்தும் அரண்களை உண்டாக்கினார்கள்.—சிதி
 85 கியா இராசா அரசாண்ட பதினொரு வருஷ
 86 மட்டும் நகரம் வளைக்கப்பட்டது.—நாலாம் மா
 தத்தின் ஒன்பதாந்தினத்தில் பஞ்சம் நகரத்
 திலே கொடிதாயிற்று, தேசத்தின் சணங்களுக்கு
 உணவுப்பொருள் கொஞ்சமுமில்லை.—பின்பு ந
 87 கரம் இடிக்கப்பட்டது, பராக்கிரமவீரர் சமஸ்த
 88 ரும் இராத்திரிகாலத்தில், கல்தேயர் நகரத்திற்கு
 விரோதமாகச் சூழ்ந்துநிற்கையில், இராசதோட்
 89 டத்தைச் சேர்ந்தவாசலின் வழியே இரண்டுமதில்க
 90 களுக்குடையாய்த் தப்பிச் சமபூமிக்குநேரே ஓடி
 விட்டார்கள்.

பின்பு கல்தேயரின் சேனை இராசாவைத் தொ
 91 டர்ந்துபோய், யெரீகோவின் சமபூமியில் அவ
 92 னைப்பிடிக்க, அவன் சமஸ்தசேனைகளும் அவ
 93 னைவிட்டுச்சிறுதுண்டார்கள்.—அப்பொழுது அ
 94 வர்கள் இராசாவைப்பிடித்து, அமாத்தேசத்தி
 லுள்ள ரிப்லாவிலிருந்தபாபேலின் இராசாவிடத்
 95 தில்கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு
 96 நியாயத்தீர்ப்புக்கொடுத்தான்.—பாபேலின் இரா
 97 சா, சிதிகியாவின் புத்திரரை அவன் கண்ணுக்கு
 98 முன்கொலைசெய்தான்; யூதாவின் சமஸ்த பிரபு
 99 களையும் ரிப்லாவிலே கொலைசெய்தான்.—பாபே
 100 லின் இராசா சிதிகியாவின் கண்களைக்கெடுத்து,
 விலங்கிட்டு, பாபேலுக்குக்கொண்டுபோய், அ
 வன்மரணமடையும் நாள்வரைக்கும் அவனைச் சி
 101 றைச்சாலையிலேவைத்தான்.

பாபேலின் இராசாவாகிய நெபுகத்தெட்சர் அ
 102 ராண்ட பத்தொன்பதாம் வருஷம் ஐந்தாம்மா
 தம் பத்தாந்தினத்தில் பாபேல் இராசாவின்
 மந்திரியும், காவற் சேர்ப்பதற்காகிய நெபூசர
 103 தான் யெரூஷலேமுகருவந்து, —யெகோவா ௭௧
 104 வின் ஆலயத்தையும், அரமனைமையையும், பெரி
 யோர்களின் வீடுகளையும், யெரூஷலேயிலுள்ள
 எல்லாவிடங்களையும் அக்கினியினால் தகித்தான்.—
 காவற்சேர்ப்பதற்குடனிருந்த கல்தேயரின் சமஸ்
 105 தசேனைகளும் யெரூஷலேமைச்சூழ்ந்த மதில்க
 106 ளை இடித்தார்கள்.—காவற்சேர்ப்பதற்காகிய நெ
 107 பூசராதான் அநேக தரித்திரரையும், நகரத்தில்
 மீந்திருந்தவர்களையும், தன்னைச் சார்ந்திருந்து பா
 108 பேல்கரத்த இராசாவின் பட்சத்திற்சேர்ந்தவர்
 களையும், மீந்திருந்த மற்றவர்களையும் சிறை
 109 பிடித்துக்கொண்டுபோனான்.—ஆளுநும் காவற்
 110 சேர்ப்பதற்காகிய நெபூசராதான் திராட்சத்தோட்
 டங்களைக்காக்கவும், பயிர்ச்செய்கை செய்யவும்
 எளியவர்களிற் சிலரைத் தேசத்திலிருக்கவிட்
 111 டான்.—யெகோவாவின் ஆலயத்திலிருந்த ௭௪
 112 பித்தனைத் தூண்டினையும், அதின் பீடங்களையும்,
 113 யெகோவாவின் ஆலயத்திலிருந்த பித்தனைச்
 சமுத்திரத்தையும் கல்தேயர்கண்டதுண்டமாக்கி,
 எல்லாப்பித்தனையையும் பாபேலுக்குக்கொண்டு

(69) அபகூ.உ.யூ. (௭௭) வெளி. ௭௮.உ.க. (௭௯) வச. ௭௮.—(70) அதி. க.) உ. இரா. ௨௯. ௭௮. (௮) உ. இரா. ௨௭. ௭௮. சக. ௮. ௭௮. (௮) எசேசு. ௭. ௭௮. (௭) க. இரா. ௭. ௭௮. ௨௭. ௭௮.

யெ போனூர்கள்.—கொப்பரைகளையும், சாம்பற் பாத்திரங்களையும், திரிவெட்டிகளையும், கிண்ணங்களையும், கரண்டிகளையும், ஆராதனைசெய்வதற்குப் பித்தளையினுற்செய்யப்பட்ட சகல பாத்திரங்களையும் கொண்டுபோனூர்கள்.—கிண்ணங்களையும், அக்கினிப்பாத்திரங்களையும், கலங்களையும், கொப்பரைகளையும், விளக்குத்தண்டுகளையும், கரண்டிகளையும், சட்டிகளையும், பொற்பாத்திரங்களின் பொன்னையும், வெள்ளிப்பாத்திரங்களின் வெள்ளியையும் காவற்சேரூபதி கொண்டுபோயினான்.—யெ கோவாவின் ஆலயத்துக்குச் செலாமோன்செய்த இரண்டு தூண்களும், சமுத்திரமும், பாதங்களின் கீழ்கின்ற பன்னிரண்டு பித்தளை ரிஷபங்களுமாகிய இந்தச் சமஸ்தபாத்திரங்களின் பித்தளைக்கும் சிறையிலை.—அந்தத் தூண்களில் ஒவ்வொரு தூணினுயரம் பதினெட்டுமுழம்; பன்னிரண்டுமுழ தூல் அதைச் சூழ்ந்திருந்தது; நாலுவிழ்க்கடை அதின் கனம்: ௨௨ அது குழாயாயிருந்தது.—அதின்மேல் பித்தளைக்குமிழிருந்தது; ஒரு குமிழினுயரம் ஐந்துமுழம், குமிழைச்சுற்றிப் பின்னலும் மாதுளம்பழங்களாயிருந்தன, எல்லாம் பித்தளை. இரண்டார் தூணுக்கு அதின் சாயலின்படி மாதுளம்பழங்களாயிருந்தன.—தொண்ணூற்றாறு மாதுளம்பழங்கள் நான்கு திசைகளுக்குமெதிராயிருந்தன; குமிழைச்சுற்றியிருந்த மாதுளம்பழங்கள் தூறு. ௨௪ காவற்சேரூபதி, பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்காவற்காரர் மூன்றுபேரையும் கொண்டுபோனான்.—நகரத்தினின்று யுத்தவீரரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், இராசாவின்சமூகத்தில் நிற்பவர்களுக்குள்ளே நகரத்திற் காணப்பட்ட ஏழுபேரையும், தேசத்தின் சனங்களைத் தொகையிடுஞ்

சேனைகளின் பிரதான இலேககளையும், நகரத்திற் காணப்பட்ட சனங்களில் அறுபதுபேரையும்பிடித்து,—காவற்சேரூபதியாகிய நெபூசராதான், உசரிப்லாவிவிருந்த பாபேலின் இராசாவிடத்தில் கொண்டுபோனான்.—பின்பு பாபேலின் இராசா அசா அமாத்தைச்சேர்ந்த ரிப்லாவில் அவர்களை அடித்துக்கொன்றான். இவ்வீதமாக யூதா தன் தேசத்தினின்று சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டான்.—நெபுகத்நெட்சர் ஏழாம்வருஷத்தில் உயமூவாயிரத்து இருபத்து மூன்று யூதரைச்சிறைபிடித்துக்கொண்டுபோனான்.—நெபுகத்நெட்சரின் உகபதினெட்டாம்வருஷத்தில் யெருஷலேமினின்றி எண்ணூற்று முப்பத்திரண்டு சனங்களைக் கொண்டுபோனான்.—நெபுகத்நெட்சருடைய இரண்டாம்வருஷத்தில் காவற்சேரூபதியாகிய நெபூசராதான் யூதேயரில் எழுநூற்றுநாற்பத்தைந்துசனங்களைச்சிறைபிடித்துக்கொண்டுபோனான்: முழுத்தொகை நாலாயிரத்தாறு.

பின்பு யூதாவின் இராசாவாகிய யோயாகீன்சிறைப்பட்டமுப்பத்தேழாம்வருஷத்தின் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாந்தினத்தில், பாபேலின் இராசாவாகிய ஏவில்மீரோதக் அரகாண்டமுதலாம்வருஷத்தில், யூதாவின் இராசாவாகிய யோயாகீனின் தலையையுயர்த்தி, சிறைச்சாலையினின்றிவிடுவித்து,—அவனோடே பிரியமாய்ப்பேசுகூசி, அவனோடே பாபேலிலிருந்த இராசாக்களின் ஆசனங்களைப்பார்க்கிலும் அவனுடைய ஆசனத்தை உயர்ந்தஸ்தானத்தில்வைத்தான்.—அவனுடைய சிறைச்சாலையின்வஸ்திரங்களையெல்லாம் அவன் தன் ஆயுள்பரியந்தம் இவன்சமூகத்தில் நித்தமும்போசனம்பண்ணிவந்தான்.—அவன் சீவித் தநாளெல்லாம் அவன் மரணநான்வரைக்கும், பாபேலின் இராசாவினால் நித்தமும் உணவுப்பொருள் அவனுக்குப்பங்கிடப்பட்டது.

(யெ) யாத்.௨௭.௬. ௨.இரா.௨௩.யெ.யெ.யெ. (௨௮) க.இரா.௭.௪௭. (௨௯) க.இரா.௭.௮. ௨.இரா.௨௩.யெ. ௨.நாளா.௬.யெ. (௨௯) க.இரா.௭.௨௮. (௨௪) ௨.இரா.௨௩.யெ. (௨௮) ௨.இரா.௨௪.௨. ௨.இரா.௨௪.யெ. ௨.இரா.௨௪.யெ. (௬௬) ௨.இரா.௨௩.௬௭,௨௮,௨௯,௬௮. ஆதி.௪.யெ.௬.௨. (௬௬) ௨.சாமு.௬.யெ.

எரேமியாவின்புலம்பல்.

க. அதிகாரம்.

க. பாவத்தினிமித்தம்பெருவுலேழுக்குண்டான கேட்டைத்தெரிவித்தல்: ௧௨. அவுதத்தொட்டுத் துக்கங்கொண்டாடல்: ௧௩. தேவனுடைய நியாயத்தை உணர்ந்துசொல்லல்.

சனம் நிறைந்த நகரி இப்பொழுது எப்படித்த னித்திருக்கிறது; தேசத்தாருக்குள் பிரதானமான வள் விதவையைப் போலானான்; இராச்சியங்க ளுக்கு இராசாத்தியாயிருந்தவள் இப்பொழுது தி றை கொடுக்கிறவளானான்.—இராத்திரி காலத்தில் ௨ அவள் அழுதழுதுகொண்டிருக்கிறாள், அவளு டைய கண்ணீர் அவள் கன்னங்களில் ஓடுகின்ற து; அவளுக்கிருந்த அநேகநேசருக்குள்ளும் இப் பொழுது அவளை ஆற்றுவார் ஒருவருமில்லை; அவ ளுடைய சிறகையாவரும் அவளுக்குச்சத்துருக் களாகி, நம்பிக்கைத்துரோகஞ்செய்கிறார்கள்.— ௩ பூதா துக்கமும் கடினணியமுமுள்ளவளாவதற் குச்சிறைப்பட்டிப்போனான்: அவள் புறச்சாதி யாருக்குள் வாசம்பண்ணுகிறாள், இளைப்பாறுதல டையான்: அவளை உபத்திரவப்படுத்தினவர்கள் யாவரும் இடுக்கமான இடத்தில் அவளை அணுகிப் பிடித்தார்கள்.—இப்பொழுது மகோற்சவங்களுக் கு வருபவர்கள் ஒருவருமில்லாதினால், சீயோ னுக்குப்போகிறவழிகன்புலம்புகின்றான்: அதின் வாசல்களெல்லாம் வெறுமையாயின: அதினால் அவ ள் ஆசாரியர் பெருமூச்சுவிடுகிறார்கள்; அவள் கன்னியர்கள் துக்கிக்கிறார்கள், அவள் தானே ம னங்கசந்திருக்கிறாள்.—அவள் விரோதிகள் பிரதா னிகளானார்கள், அவள் சத்துருக்கள் வாழ்வடைந் தார்கள்; அவள்கட்டளைமீறிச்செய்த மிகுதியான அதிக்கிரமங்களினிமித்தம் யெகோவா அவ னைத்துக்கப்படுத்தினார்: ஆதலால் அவள் பாலகர்ச த்துருவக்கு முன் சிறைப்பட்டிப்போனார்கள்.—சீ யோன்குமாரத்தியின் சென்னநாயிலெல்லாம் அவ னைவிட்டுப்போயிற்று: அவள் பிரபுகள், மேய்ச்ச லைக்காணாமல் பலவீனப்பட்டி, தங்களைத்தொடர் பவனுக்கு முன் செல்லும் மான்களுக்குச்சமான மாளர்கள்.—துணைசெய்வார் ஒருவருமில்லாமல் தன் சனம் சத்துருவின் கையில் அகப்பட்டபொ முதும், தன் விரோதிகள் தன்னைக்கண்டதன் ஒழி வைக்குறித்துப் பரிகாசம்பண்ணினபொழுதும், யெருஷலேம், தன் துக்கமும் கிலேசமுமுள்ள நாள்களிலே பூருவகாலத்தில் தன்சுக்குண்டான இனிய பொருள்களையெல்லாம் நினைத்தான்.— ௧ ௧ யெருஷலேம் மிகவும் அதிகமாய்ப் பாவஞ்செய்

தபடியினால் அகற்றப்பட்டான்: அவனைக்கனம் பண்ணினவர்கள் யாவரும் அவளுடைய நிருவா ணத்தைக்கண்டபடியினால் அவளை அவமதிக்கி றார்கள்: அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்புகிறாள்.—அவள் தன் ஆகுசம் தன்வஸ திரத்தின் தொங்கலிலிருந்தும், தன்முடிவிலே சிந்தைவைப்பதில்லை; இதினிமித்தம் ஆச்சரிய மாய்த்தாழ்ச்சிப்பட்டான்: அவளை ஆற்றுவார் ஒருவருமில்லை. யெகோவாவே, என்னுக்கத் தைப்பாரும்: பகைவன் மேன்மைபாராட்டுகிறு னே.—விரோதியானவன் அவளுடைய இனிய பொருள்கள் எல்லாவற்றின்மேலும் தன் கையை நீட்டினான்: உம்முடைய சபையிலே சேரலாகா தென்று நீர் விலக்கியபுறச்சாகியார் தன்னுடைய பரிசுத்த ஸ்தானத்திலும் பிரவேசிக்கக்கண்டான்.—அவளுடைய எல்லாச்சனங்களும் பெரு மூச்சுவிடுகிறார்கள், ஆகாரத்தைத் தேடுகிறார்கள்; தங்கள் பிராணரட்சிப்பினிமித்தம் அன்னத்துக் குப்பிரதியாய்த் தங்கள் அருமையான பொருள் களைக் கொடுத்துவிட்டார்கள்: யெகோவாவே, பாரும், சிந்தைவைத்தருளும்; நான் தாழ்ச்சிப்பட்டேன்.

வழிப்போக்கரே, உங்களுக்குப் பரிதாபமில் லையா; யெகோவா தமது உக்கிரகோபம் மூண்ட நாளில் எனக்கு வருவித்த துக்கத்தைப்போலத் துக்கமுண்டோ, நீங்களெல்லாருள் சிந்தித்துப் பாருங்கள்.—அவர் உயரத்தினின்ற அக்கினியை அனுப்ப, அது என் எலும்புகளிலே பிரவேசித் து அவைகளைப்படுத்தித்தது: அவர், என்கால்களுக்கு வலையைவீசினார், நான் பின்னிமும்படிசெய் தார்: அவர் என்னைப் பாழாக்கினார், நான் நான் முழுவதுஞ் சொர்வடைந்திருக்கிறேன்.—என் அ திக்கிரமங்களின் துகம் அவர்கையினால் கட்டப் பட்டிருக்கின்றது: அவைகள் என் கழுத்திலே பிணைக்கப்பட்டன: அவர் என் பெலத்தைக்கெ டத்தார், ஆண்டவர் அவர்கள் கையில் என் னை ஒப்பித்தார், நான் எழுந்திருக்கக்கூடாது.— ஆண்டவர் என்னிலுள்ள பராக்கிரமசாலிகள் யாவரையும் காலால் மிதித்தார்: என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய்ச் சனத்தி ரனை வர அழைத்தார்: திராட்ச ஆலையை மிதிப்ப துபோல் பூதா குமாரத்தியாகிய கன்னிகையை ஆண்டவர் மிதித்தார்.—இவைகளினிமித்தம் உக னன் அழுகிறேன்; என்கண், என்கண்ணை நீரைச் சொரிகின்றது, என் பிராணனைத்தாங்கித் தேற்று

(க.அதி.ச.) ஏசா.சஎ.எ.அ.எஸ்.ச.௨௧.(௨) எரே.௧௧.௧௨.யோபு.௧.௧.௧௩.௧௪.௧௫.௧௬.௧௭.௧௮.௧௯.௨௦.௨௧.௨௨.௨௩.௨௪.௨௫.௨௬.௨௭.௨௮.௨௯.௩௦.௩௧.௩௨.௩௩.௩௪.௩௫.௩௬.௩௭.௩௮.௩௯.௪௦.௪௧.௪௨.௪௩.௪௪.௪௫.௪௬.௪௭.௪௮.௪௯.௫௦.௫௧.௫௨.௫௩.௫௪.௫௫.௫௬.௫௭.௫௮.௫௯.௬௦.௬௧.௬௨.௬௩.௬௪.௬௫.௬௬.௬௭.௬௮.௬௯.௭௦.௭௧.௭௨.௭௩.௭௪.௭௫.௭௬.௭௭.௭௮.௭௯.௮௦.௮௧.௮௨.௮௩.௮௪.௮௫.௮௬.௮௭.௮௮.௮௯.௯௦.௯௧.௯௨.௯௩.௯௪.௯௫.௯௬.௯௭.௯௮.௯௯.௧௦௦.௧௦௧.௧௦௨.௧௦௩.௧௦௪.௧௦௫.௧௦௬.௧௦௭.௧௦௮.௧௦௯.௧௧௦.௧௧௧.௧௧௨.௧௧௩.௧௧௪.௧௧௫.௧௧௬.௧௧௭.௧௧௮.௧௧௯.௧௨௦.௧௨௧.௧௨௨.௧௨௩.௧௨௪.௧௨௫.௧௨௬.௧௨௭.௧௨௮.௧௨௯.௧௩௦.௧௩௧.௧௩௨.௧௩௩.௧௩௪.௧௩௫.௧௩௬.௧௩௭.௧௩௮.௧௩௯.௧௪௦.௧௪௧.௧௪௨.௧௪௩.௧௪௪.௧௪௫.௧௪௬.௧௪௭.௧௪௮.௧௪௯.௧௫௦.௧௫௧.௧௫௨.௧௫௩.௧௫௪.௧௫௫.௧௫௬.௧௫௭.௧௫௮.௧௫௯.௧௬௦.௧௬௧.௧௬௨.௧௬௩.௧௬௪.௧௬௫.௧௬௬.௧௬௭.௧௬௮.௧௬௯.௧௭௦.௧௭௧.௧௭௨.௧௭௩.௧௭௪.௧௭௫.௧௭௬.௧௭௭.௧௭௮.௧௭௯.௧௮௦.௧௮௧.௧௮௨.௧௮௩.௧௮௪.௧௮௫.௧௮௬.௧௮௭.௧௮௮.௧௮௯.௧௯௦.௧௯௧.௧௯௨.௧௯௩.௧௯௪.௧௯௫.௧௯௬.௧௯௭.௧௯௮.௧௯௯.௨௦௦.௨௦௧.௨௦௨.௨௦௩.௨௦௪.௨௦௫.௨௦௬.௨௦௭.௨௦௮.௨௦௯.௨௧௦.௨௧௧.௨௧௨.௨௧௩.௨௧௪.௨௧௫.௨௧௬.௨௧௭.௨௧௮.௨௧௯.௨௨௦.௨௨௧.௨௨௨.௨௨௩.௨௨௪.௨௨௫.௨௨௬.௨௨௭.௨௨௮.௨௨௯.௨௩௦.௨௩௧.௨௩௨.௨௩௩.௨௩௪.௨௩௫.௨௩௬.௨௩௭.௨௩௮.௨௩௯.௨௪௦.௨௪௧.௨௪௨.௨௪௩.௨௪௪.௨௪௫.௨௪௬.௨௪௭.௨௪௮.௨௪௯.௨௫௦.௨௫௧.௨௫௨.௨௫௩.௨௫௪.௨௫௫.௨௫௬.௨௫௭.௨௫௮.௨௫௯.௨௬௦.௨௬௧.௨௬௨.௨௬௩.௨௬௪.௨௬௫.௨௬௬.௨௬௭.௨௬௮.௨௬௯.௨௭௦.௨௭௧.௨௭௨.௨௭௩.௨௭௪.௨௭௫.௨௭௬.௨௭௭.௨௭௮.௨௭௯.௨௮௦.௨௮௧.௨௮௨.௨௮௩.௨௮௪.௨௮௫.௨௮௬.௨௮௭.௨௮௮.௨௮௯.௨௯௦.௨௯௧.௨௯௨.௨௯௩.௨௯௪.௨௯௫.௨௯௬.௨௯௭.௨௯௮.௨௯௯.௩௦௦.௩௦௧.௩௦௨.௩௦௩.௩௦௪.௩௦௫.௩௦௬.௩௦௭.௩௦௮.௩௦௯.௩௧௦.௩௧௧.௩௧௨.௩௧௩.௩௧௪.௩௧௫.௩௧௬.௩௧௭.௩௧௮.௩௧௯.௩௨௦.௩௨௧.௩௨௨.௩௨௩.௩௨௪.௩௨௫.௩௨௬.௩௨௭.௩௨௮.௩௨௯.௩௩௦.௩௩௧.௩௩௨.௩௩௩.௩௩௪.௩௩௫.௩௩௬.௩௩௭.௩௩௮.௩௩௯.௩௪௦.௩௪௧.௩௪௨.௩௪௩.௩௪௪.௩௪௫.௩௪௬.௩௪௭.௩௪௮.௩௪௯.௩௫௦.௩௫௧.௩௫௨.௩௫௩.௩௫௪.௩௫௫.௩௫௬.௩௫௭.௩௫௮.௩௫௯.௩௬௦.௩௬௧.௩௬௨.௩௬௩.௩௬௪.௩௬௫.௩௬௬.௩௬௭.௩௬௮.௩௬௯.௩௭௦.௩௭௧.௩௭௨.௩௭௩.௩௭௪.௩௭௫.௩௭௬.௩௭௭.௩௭௮.௩௭௯.௩௮௦.௩௮௧.௩௮௨.௩௮௩.௩௮௪.௩௮௫.௩௮௬.௩௮௭.௩௮௮.௩௮௯.௩௯௦.௩௯௧.௩௯௨.௩௯௩.௩௯௪.௩௯௫.௩௯௬.௩௯௭.௩௯௮.௩௯௯.௪௦௦.௪௦௧.௪௦௨.௪௦௩.௪௦௪.௪௦௫.௪௦௬.௪௦௭.௪௦௮.௪௦௯.௪௧௦.௪௧௧.௪௧௨.௪௧௩.௪௧௪.௪௧௫.௪௧௬.௪௧௭.௪௧௮.௪௧௯.௪௨௦.௪௨௧.௪௨௨.௪௨௩.௪௨௪.௪௨௫.௪௨௬.௪௨௭.௪௨௮.௪௨௯.௪௩௦.௪௩௧.௪௩௨.௪௩௩.௪௩௪.௪௩௫.௪௩௬.௪௩௭.௪௩௮.௪௩௯.௪௪௦.௪௪௧.௪௪௨.௪௪௩.௪௪௪.௪௪௫.௪௪௬.௪௪௭.௪௪௮.௪௪௯.௪௫௦.௪௫௧.௪௫௨.௪௫௩.௪௫௪.௪௫௫.௪௫௬.௪௫௭.௪௫௮.௪௫௯.௪௬௦.௪௬௧.௪௬௨.௪௬௩.௪௬௪.௪௬௫.௪௬௬.௪௬௭.௪௬௮.௪௬௯.௪௭௦.௪௭௧.௪௭௨.௪௭௩.௪௭௪.௪௭௫.௪௭௬.௪௭௭.௪௭௮.௪௭௯.௪௮௦.௪௮௧.௪௮௨.௪௮௩.௪௮௪.௪௮௫.௪௮௬.௪௮௭.௪௮௮.௪௮௯.௪௯௦.௪௯௧.௪௯௨.௪௯௩.௪௯௪.௪௯௫.௪௯௬.௪௯௭.௪௯௮.௪௯௯.௫௦௦.௫௦௧.௫௦௨.௫௦௩.௫௦௪.௫௦௫.௫௦௬.௫௦௭.௫௦௮.௫௦௯.௫௧௦.௫௧௧.௫௧௨.௫௧௩.௫௧௪.௫௧௫.௫௧௬.௫௧௭.௫௧௮.௫௧௯.௫௨௦.௫௨௧.௫௨௨.௫௨௩.௫௨௪.௫௨௫.௫௨௬.௫௨௭.௫௨௮.௫௨௯.௫௩௦.௫௩௧.௫௩௨.௫௩௩.௫௩௪.௫௩௫.௫௩௬.௫௩௭.௫௩௮.௫௩௯.௫௪௦.௫௪௧.௫௪௨.௫௪௩.௫௪௪.௫௪௫.௫௪௬.௫௪௭.௫௪௮.௫௪௯.௫௫௦.௫௫௧.௫௫௨.௫௫௩.௫௫௪.௫௫௫.௫௫௬.௫௫௭.௫௫௮.௫௫௯.௫௬௦.௫௬௧.௫௬௨.௫௬௩.௫௬௪.௫௬௫.௫௬௬.௫௬௭.௫௬௮.௫௬௯.௫௭௦.௫௭௧.௫௭௨.௫௭௩.௫௭௪.௫௭௫.௫௭௬.௫௭௭.௫௭௮.௫௭௯.௫௮௦.௫௮௧.௫௮௨.௫௮௩.௫௮௪.௫௮௫.௫௮௬.௫௮௭.௫௮௮.௫௮௯.௫௯௦.௫௯௧.௫௯௨.௫௯௩.௫௯௪.௫௯௫.௫௯௬.௫௯௭.௫௯௮.௫௯௯.௬௦௦.௬௦௧.௬௦௨.௬௦௩.௬௦௪.௬௦௫.௬௦௬.௬௦௭.௬௦௮.௬௦௯.௬௧௦.௬௧௧.௬௧௨.௬௧௩.௬௧௪.௬௧௫.௬௧௬.௬௧௭.௬௧௮.௬௧௯.௬௨௦.௬௨௧.௬௨௨.௬௨௩.௬௨௪.௬௨௫.௬௨௬.௬௨௭.௬௨௮.௬௨௯.௬௩௦.௬௩௧.௬௩௨.௬௩௩.௬௩௪.௬௩௫.௬௩௬.௬௩௭.௬௩௮.௬௩௯.௬௪௦.௬௪௧.௬௪௨.௬௪௩.௬௪௪.௬௪௫.௬௪௬.௬௪௭.௬௪௮.௬௪௯.௬௫௦.௬௫௧.௬௫௨.௬௫௩.௬௫௪.௬௫௫.௬௫௬.௬௫௭.௬௫௮.௬௫௯.௬௬௦.௬௬௧.௬௬௨.௬௬௩.௬௬௪.௬௬௫.௬௬௬.௬௬௭.௬௬௮.௬௬௯.௬௭௦.௬௭௧.௬௭௨.௬௭௩.௬௭௪.௬௭௫.௬௭௬.௬௭௭.௬௭௮.௬௭௯.௬௮௦.௬௮௧.௬௮௨.௬௮௩.௬௮௪.௬௮௫.௬௮௬.௬௮௭.௬௮௮.௬௮௯.௬௯௦.௬௯௧.௬௯௨.௬௯௩.௬௯௪.௬௯௫.௬௯௬.௬௯௭.௬௯௮.௬௯௯.௭௦௦.௭௦௧.௭௦௨.௭௦௩.௭௦௪.௭௦௫.௭௦௬.௭௦௭.௭௦௮.௭௦௯.௭௧௦.௭௧௧.௭௧௨.௭௧௩.௭௧௪.௭௧௫.௭௧௬.௭௧௭.௭௧௮.௭௧௯.௭௨௦.௭௨௧.௭௨௨.௭௨௩.௭௨௪.௭௨௫.௭௨௬.௭௨௭.௭௨௮.௭௨௯.௭௩௦.௭௩௧.௭௩௨.௭௩௩.௭௩௪.௭௩௫.௭௩௬.௭௩௭.௭௩௮.௭௩௯.௭௪௦.௭௪௧.௭௪௨.௭௪௩.௭௪௪.௭௪௫.௭௪௬.௭௪௭.௭௪௮.௭௪௯.௭௫௦.௭௫௧.௭௫௨.௭௫௩.௭௫௪.௭௫௫.௭௫௬.௭௫௭.௭௫௮.௭௫௯.௭௬௦.௭௬௧.௭௬௨.௭௬௩.௭௬௪.௭௬௫.௭௬௬.௭௬௭.௭௬௮.௭௬௯.௭௭௦.௭௭௧.௭௭௨.௭௭௩.௭௭௪.௭௭௫.௭௭௬.௭௭௭.௭௭௮.௭௭௯.௭௮௦.௭௮௧.௭௮௨.௭௮௩.௭௮௪.௭௮௫.௭௮௬.௭௮௭.௭௮௮.௭௮௯.௭௯௦.௭௯௧.௭௯௨.௭௯௩.௭௯௪.௭௯௫.௭௯௬.௭௯௭.௭௯௮.௭௯௯.௮௦௦.௮௦௧.௮௦௨.௮௦௩.௮௦௪.௮௦௫.௮௦௬.௮௦௭.௮௦௮.௮௦௯.௮௧௦.௮௧௧.௮௧௨.௮௧௩.௮௧௪.௮௧௫.௮௧௬.௮௧௭.௮௧௮.௮௧௯.௮௨௦.௮௨௧.௮௨௨.௮௨௩.௮௨௪.௮௨௫.௮௨௬.௮௨௭.௮௨௮.௮௨௯.௮௩௦.௮௩௧.௮௩௨.௮௩௩.௮௩௪.௮௩௫.௮௩௬.௮௩௭.௮௩௮.௮௩௯.௮௪௦.௮௪௧.௮௪௨.௮௪௩.௮௪௪.௮௪௫.௮௪௬.௮௪௭.௮௪௮.௮௪௯.௮௫௦.௮௫௧.௮௫௨.௮௫௩.௮௫௪.௮௫௫.௮௫௬.௮௫௭.௮௫௮.௮௫௯.௮௬௦.௮௬௧.௮௬௨.௮௬௩.௮௬௪.௮௬௫.௮௬௬.௮௬௭.௮௬௮.௮௬௯.௮௭௦.௮௭௧.௮௭௨.௮௭௩.௮௭௪.௮௭௫.௮௭௬.௮௭௭.௮௭௮.௮௭௯.௮௮௦.௮௮௧.௮௮௨.௮௮௩.௮௮௪.௮௮௫.௮௮௬.௮௮௭.௮௮௮.௮௮௯.௮௯௦.௮௯௧.௮௯௨.௮௯௩.௮௯௪.௮௯௫.௮௯௬.௮௯௭.௮௯௮.௮௯௯.௯௦௦.௯௦௧.௯௦௨.௯௦௩.௯௦௪.௯௦௫.௯௦௬.௯௦௭.௯௦௮.௯௦௯.௯௧௦.௯௧௧.௯௧௨.௯௧௩.௯௧௪.௯௧௫.௯௧௬.௯௧௭.௯௧௮.௯௧௯.௯௨௦.௯௨௧.௯௨௨.௯௨௩.௯௨௪.௯௨௫.௯௨௬.௯௨௭.௯௨௮.௯௨௯.௯௩௦.௯௩௧.௯௩௨.௯௩௩.௯௩௪.௯௩௫.௯௩௬.௯௩௭.௯௩௮.௯௩௯.௯௪௦.௯௪௧.௯௪௨.௯௪௩.௯௪௪.௯௪௫.௯௪௬.௯௪௭.௯௪௮.௯௪௯.௯௫௦.௯௫௧.௯௫௨.௯௫௩.௯௫௪.௯௫௫.௯௫௬.௯௫௭.௯௫௮.௯௫௯.௯௬௦.௯௬௧.௯௬௨.௯௬௩.௯௬௪.௯௬௫.௯௬௬.௯௬௭.௯௬௮.௯௬௯.௯௭௦.௯௭௧.௯௭௨.௯௭௩.௯௭௪.௯௭௫.௯௭௬.௯௭௭.௯௭௮.௯௭௯.௯௮௦.௯௮௧.௯௮௨.௯௮௩.௯௮௪.௯௮௫.௯௮௬.௯௮௭.௯௮௮.௯௮௯.௯௯௦.௯௯௧.௯௯௨.௯௯௩.௯௯௪.௯௯௫.௯௯௬.௯௯௭.௯௯௮.௯௯௯.௧௦௦௦.

கிறவர் எனக்குத்தரமாயிருக்கிறார்: சத்துருமேற் கொண்டதினால் என் பின்னாகன் பாழானார்கள்.—
யெசையோன் தன் கைகளை விரிக்கிறான், அவனைத் தேற்றுவார் ஒருவருமில்லை: யெசேகாவா, யாக் கோபை அவன் சத்துருக்கள்கூழும்படி கட்டினாயிட்டார்: யெரூஷலேம் அவர்களுக்குள்ளே ருதுவதியைப்போலானான்.

யெசேகாவாவே நீதிபரர்; நான் அவர்கட்டையை மீறினேன்: சனங்களே, நீங்கடெல்லாரும் கேட்கும்படிவேண்டுகிறேன், என் துக்கத்தைப்பாருங்கள்: என் கன்னியரும் என்வாவிபருஞ்சிறைப்பட்டிப்போனார்கள்.—நான் என்சேசரை அழைத்தபொழுது அவர்கள் என்னைவஞ்சித்தார்கள்: என் ஆசாரியர்களும் என்முதியோரும் தங்கள் பிராணனை ஆதரிக்கும்படி அன்னத்தைத் தேடினபொழுது, நகரத்திலே மூச்சொடுங்கிய உயிர் மாண்டார்கள்.—யெசேகாவாவே, பாரும், நான் ஆபத்தில் அகப்பட்டேன்: என் வயிறு எரிக்கின்றது; எனக்குள் என்மனந் தளருகின்றது; நான்துணிகரமாகக் கட்டினாயீறினேன்: வெளியிலேகட்கழும், வீட்டிலேமரணமும் என்னைப்பத்திரவீணப்படுத்துகின்றன.—நான் தவிக்கிறேனென்பதை அவர்கள் கேட்டிருக்கிறார்கள்: என்னைத்தேற்றுவார் ஒருவருமில்லை: என்சத்துருக்கடெல்லாரும்என் ஆபத்தைக்குறித்துக்கேட்டிருக்கிறார்கள்; நீர் இப்படிச்செய்ததெனியித்தம் அவர்க்களிகூருகிறார்கள்: ஆனாலும் நீர் ஒருநாளையித்தீர், அதுவரும்பொழுது அவர்கள்என்னைப்போலாவார்கள்.—அவர்களுடையநீமைகடெல்லாம் உம்முடையசமுக்கத்தில் வரக்கடவன; நீர் என்சகலஅதிக்கிரமங்களினியித்தமும்எனக்குச்செய்ததுபோல அவர்களுக்குஞ்செய்யும்: என் பெருமூச்சுகள் மிகுதியாயின, எனதுள்ளஞ்சோர்ந்துபோயிற்று.

உ. அதிகாரம்.

க. யெரூஷலேயின்துக்கத்தினியித்தம் எரேமியா புலம்பல்: உயி. தன்னுக்கத்தைத்தெரிவித்தல்.
ஐயோ, ஆண்டவர் தமதுகோபத்தில்சீயோன் குமாரத்தியைமேகத்தினால் எப்படிமூடினார், வானத்தினின்றி இலரவேலின் செனந்தரியத்தைப்பூமியிலேதள்ளிவிட்டார், அவர் தமது கோபத்தின்நாளிலேதம்முடையபாதபீடத்தை நினைக்கவில்லை.—ஆண்டவர், யாக்கோபின்மேல் இரங்காமல் அவன்வாசல்தானங்கடெல்லாவற்றையும் விழுங்கினார்: அவர்கோபங்கொண்டு யூதா குமாரத்தியின் அரண்களை இடித்தார்; அவைகளைத்தரைமட்டுந்தாழ்த்தி, இராச்சியத்தையும் அதின் பிரபுகளையும் அசுசிப்படுத்தினார்.—அவர்

தமது உக்கிரகோபத்தினால் இலரவேலின்கொம்புமுழுமுதையுஞ்சேதித்தார்: சத்துருவுக்குமுன் தமது வலக்கையைத்தடுத்தார், சற்றிலுமிருக்கிறதைப்பட்டிக்கும் அக்கினியின் சவாலையைப்போல யாக்கோபுக்கு விரோதமாய்ப்பற்றி எரித்தார்.—அவர்சத்துருவைப்போலத் தமதுவல்லலாணேற்றி, விரோதியைப்போலத் தமது வலக்கையை ஒங்கினின்றார்: கண்ணுக்கினிய யாவரையுங்கொலைசெய்தார், சீயோன் குமாரத்தியின் கூடாரத்தில் தமது கோபத்தை அக்கினியைப்போலச்சொரித்தார்.—ஆண்டவர் சத்துருவைப்போலானார்: அவர் இலரவேலைவிழுங்கினார், அவர் அவனுடைய அரண்களையெல்லாம்அழித்தார்: அவனுடைய அரண்களைச் சங்கரித்தார், யூதாவின் குமாரத்திக்குத் துக்கத்தையும் புலம்பலையும் வருத்திக்கப்பண்ணினார்.—தோட்டவேலியைப்போல அவர் தமது வேலியைப்பலாற்காரமாகப்பிடுங்கிவிட்டார்: தமது சபையின் ஸ்தானங்களை அழித்தார்: யெசேகாவா சீயோனின் மகோற்சவங்களுக்கும் ஒய்வுநாள்களையும்மறக்கப்பண்ணினார், அவர் உக்கிரகோபத்தில் இராசாவையும் ஆசாரியனையும் அலட்சியம் பண்ணினார்.—ஆண்டவர் தமது வேதிகையைத்தள்ளிவிட்டார், தமது பரிசுத்த ஸ்தானத்தை வெறுத்தார், அவர் அதின் அரமணைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்பித்தார்; அவர்கள் யெசேகாவாவின் ஆலயத்திலே மகோற்சவதினத்தைப்போல ஆரவாரம்பண்ணினார்கள்.—யெசேகாவா சீயோன் குமாரத்தியின் மதிலை அழிப்பேனென்று தீர்மானித்தார்: தூலைப்போட்டார், அதை அழியாதபடி அவர் தமது கையைத் தடுக்கவில்லை: ஆதலால் அவர் அலங்கத்தையும் மதிலையும் புலம்பச்செய்தார்; அவைகள் ஏகமாய்ப்பலவீனமாயின.—அதின் வாசல்கள் நிலத்திலே புதைந்தன; அதின் தாழ்களைமுறித்து நாசப்படுத்தினார்: அதின் இராசாவும் அதின் பிரபுகளும்அந்நியதேசத்தாருக்குள் இருக்கிறார்கள்: வேதோபதேசமில்லை; அதின் தீர்க்கதரிசிகள் யெசேகாவாவிடத்தில் தரிசனம் பெறுகிறதமில்லை.—சீயோன் குமாரத்தியின் முதியோர் மவுனமாகத்தரையிலிருக்கிறார்கள்: அவர்கள் தங்கள் தலையின்மேல் புழுதியை இறைத்துக்கொள்ளுகிறார்கள்; இரட்டுத்தரித்திருக்கிறார்கள்: யெரூஷலேயின் கன்னியர் தலை கவிழ்ந்து தரையை நோக்கியிருக்கிறார்கள்.—என் கண்கள் நீர் சொரிந்து யூத்துப்போயின, என் குடல்கள் கலங்குகின்றன, குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதியிலே சோர்ந்துகிடப்பதினால் என்சனகுமா

(யெ) எரே.ச.கூ. (யா) நிசி.கூ.கூ. தானி.க.எ.யி.ச. க.சாமு.யெ.யி.யெ. (யெ) எரே.கூ.யி.ச. (உய) யோபு.கூ. உ.எ. ஏசா.யெ.யெ. எரே.ச.யெ. ஒசி.யெ.அ.உபா.கூ.உ.உ. எசேசு.எ.யெ. (உக) ஏசா.யெ.எரே.ச.கூ. (உஉ) சங்.கூ.யெ.—(உ. அதி. க.) மத்.யெ.உ.உ. உ.சாமு.க.யி.அ. க.நா.எ.உ.அ.உ.சங்.கூ.இ. (உ) சங்.அ.கூ.கூ. (க) சங்.எ.ச.யெ. சங்.அ.கூ.ச.க. (ச) ஏசா.கூ.யெ. எசேசு.உ.ச.உ. (இ) எரே.கூ.யி.ச. உ.இரா.உ.உ.க. எரே.கூ.யெ. (க) சங்.அ.யெ.யெ. ஏசா.கூ.யெ. (எ) சங்.எ.ச.ச. (அ) உ.இரா.உ.உ.யெ. ஏசா.கூ.யெ. (க) எரே.கூ.யெ. உபா.உ.அ.கூ. உ.இரா.உ.ச.யெ. உ.நா.எ.யெ.கூ. சங்.எ.ச.க. எசேசு.எ.உ.ச. (ய) யோபு.உ.யெ. ஏசா.கூ.உ.ச.யோபு.உ.யெ. ஏசா.யெ.கூ. எசேசு.எ.யெ. (யெ) சங்.கூ.எ.யோபு.யெ.யெ.சங்.உ.உ.யெ.

ரத்தியினது நாசத்தினியித்தம் எனது. ஈரல் தரை
 உயில் ஊற்றப்படுகின்றது.—அவைகள் தங்கள்
 மாதாக்களோடுகி, தானியம் திராட்சரசம் எங்
 கேயென்றுசொல்லி, காயப்பட்டவர்களைப்போ
 ல நகரத்தின்வீதிகளில் சோர்ந்து, தங்கள் மா
 லக தாக்களின் மடியில் உயிரைவிட்டன.—யெரு
 ஷலேயின் குமாரத்தியே, நான் உனக்குச்சாட்சி
 யாக எதைச்சொல்லுவேன், உன்னை எதற்கு ஒப்
 பிடுவேன்; சீயோனின் குமாரத்தியாகிய கண்
 னிகையே, நான் உன்னைத்தேற்றும்படி உன்னை
 எதற்கு ஒப்பிடுவேன்; உன் இடிவு சமுத்திரத்
 தைப்போல விஸ்தாரமாயிற்று. உன்னைச் சீர்ப்ப
 ஷெடுத்தக்கூடியவனாயாவ.—உன் தீர்க்கதாரிசிகள்
 உன்னியித்தம் அபத்தமும் மதிசெய்தமொனவைக
 ளை உனக்குத்தரிசித்தார்தான்: உன் சிறைப்பாட்
 டைவிலக்கும்படி உன்பாவத்தை உனக்கு உ
 ணர்த்தவில்லை; உன்னியித்தம் பொய்த்தரிசனங்
 களையும் சிறைப்படுத்துவதற்கேற்றவைகளையுங்
 டிடுக கண்டார்கள்.—வழிப்போக்கர்யாவரும் உன்னைக்
 குறித்துக்கைகொட்டுகிறார்கள்; சம்பூரணசெனந்
 தரியமும், பூமியினைத்திற்கும் ஆனந்தமுமென்
 னு பொய்ப்பெற்று நகரம் இதோவென்று சொல்
 லி, யெருஷலேயின் குமாரத்தியைக் குறித்துச்சீ
 ஷெ நித்தங்கள் தலைகளைத்துறுக்குகிறார்கள்.—உன்
 சத்துருக்களெல்லாரும் உனக்கு விரோதமாய்த்
 தங்கள்வாயைத்திறந்து சீறி, உன்மேற் பற்கடிக்க
 றார்கள்: அதை விழுங்கினோம்: நாம் காத்திருந்
 தநான் இதுவே; நமக்குக்கிடைத்தது, அதைக்
 கண்டோமென்கிறார்கள்.—யெ கோ வா தாம்
 தீர்மானித்ததைச்செய்தார்; தாம் பூருவகாலத்திற்
 சொல்லியவாக்கைகிறவேற்றினார்: அவர் இரங்
 காமல் அழித்தார்: சத்துரு உன்னைமேற்கொண்
 டி மகிழும்படிசெய்தார், உன் சத்துருக்களின்
 உயி கொம்பை உயர்த்தினார்.—அவர்களுடைய உன்
 னம் ஆண்டவரை நோக்கி, சீயோன் குமா
 ரத்தியின்மதிலே, இரவும் பகலும் கண்ணீர் ந
 தியைப்போலச்சொரியவிடு: ஆறவேண்டாம்;
 டிக உன் கண்மணியை ஓயவிடாதே.—எழுந்திரு, இ
 ரவில் முற்சாமத்தில் ஓலமிடு: ஆண்டவரின்
 சமுக்கத்தில் உனதுள்ளத்தைச் சலத்தைப்போல
 ஊற்றிவிடு. எல்லாவீதிகளின் சந்தியிலும்பசிய
 னால்சோர்ந்துபோகிற உன்சிறுகுழந்தைகளின்
 பிராணனியித்தம் உன்கையினால் அவரை அஞ்
 சலிப்பண்ணோ.

உயி யெ கோ வா வே, பாரும், இன்னொருக்கு
 இறந்தக்காரியஞ்செய்தீரென்றுநினைந்தருளும். ஸ்
 திரிகள் கைக்குழந்தைகளாகிய. தங்களுடையக

ருப்பத்தின் கனியைப்புசிக்கலாமா, ஆசாரிய
 னுந் தீர்க்கதாரியும் ஆண்டவரின் பரிசுத்தல்
 தானத்தில் கொல்லப்படலாமா.—பாலகனும்வி உச
 ருத்தனாக் தெருக்களில் தரையிலேகிடக்கிறார்
 கள்: என் கண்ணியரும் என்வாலிபருங் கட்கத்தி
 னால்விழுந்தார்கள்; உமதுகோபத்தின்தினத்தில்
 இரங்காமல்கொலைசெய்தீர்.—நீர் உற்சவதினத்தி உ
 லே செய்வதுபோல என்செருநான்குதிசையிலும்
 பயங்கரங்களை வரவழைத்தீர், யெ கோ வா
 வின் கோபத்தின் தினத்தில் தப்புவாருயில்
 லை, மீந்திருப்பாருயில்லை: நான் கையில் எந்தி
 ளுர்த்தவர்களை என்சத்துருசங்கரித்தான்.

௩. அதிகாரம்.
 க. பலதுக்கங்களினியித்தம் புலம்பல்: உச. துக்
 கஞ சகிக்கும்படி புத்திசொல்லல்: கௌ. தே
 வன் நீதிபரென்று உணர்ந்துசொல்லிரட்சை
 யினியித்தம்பிரார்த்தித்துத்துன்மார்க்கருக்கு கா
 சம்வருமென்றுதெரிவித்தல்.

அவருடையகோபத்தின் கோலினால் உபத்திர
 வத்தைக்கண்டமனுஷன்நானே.—அவர் என்னை உ
 டுளியில்லை, இருளிலே நடத்திக்கொண்டுவந்
 தார்.—அவரெனக்குவிரோதமாய்த்திரும்பி, நான்
 முழுவுதும் அடிக்கடி தமதுகையை ஓங்குகிறார்.—
 அவர் என்மாய்சத்தையும் என்மோலையும் கே
 டாக்கினார்; என் ஊழம்புகளைமுறித்தார்.—அவர்
 எனக்குவிரோதமாகக்கொத்தனங்கட்டி, கிலேச
 மும் பிரயாசமும்என்னைக்குழும்படிசெய்தார்.—
 பூருவகாலத்தில்மரித்தவர்களைப்போல, அந்தகா
 ரலதானங்களில்என்னைஊசிக்கும்படிசெய்தார்.—
 நான்புறப்படக்கூடாதபடி என்னைச்சூழவேலி
 அடைத்தார்: என்விலங்குகளைப்பாரமாக்கினார்.—
 நான் சத்தமிட்டுக்கூப்பிட்டாலும் அவர் என்
 விண்ணப்பத்தை அங்கிகரியார்.—பொளிந்தகற்
 கனால் என்வழிகளை அடைத்துவிட்டார், என
 பாதைகளை மாறுபாடாக்கினார்.—அவர் எனக்
 குப்பதிவிருக்கிற கரடியையும், மறைவிடங்களி
 லிருக்கிற சிங்கத்தையும் போலாடார்.—அவர் டிக
 என்வழிகளைவிலக்கி என்னைத்தன்மடித்தார்: அ
 வர் என்னைப்பாழாக்கிவிட்டார்.—அவர் தமது உ
 வில்லைநானேற்றி, அம்புக்கு என்னை இலக்காக
 வைத்தார்.—தமது அப்பருத்தணியின் அம்புக டிக
 ளை எனதுள்ளத்தில் தைக்கப்பண்ணினார்.—நான் ஷச
 என்சாகியாறினவருக்கும் பரிகாசமும், நான்மு
 முவுதும் அவர்களுடைய பாட்டினென்பொருளுமா
 னேன்.—அவர் என்னைக்கசப்பினாலே நிரப்பி, டிடு
 எட்டியினால் என்னைவெறியாக்கினார்.—அவர் ப டிக
 ருக்கைக்கற்களினால் என்பற்களை உடைத்தார்,

யெ சாம்பலில் என்னைப்புரளப்பண்ணினார்.—என் ஆத்தமஞ் சமாதானத்திற்குத் தூரமாக்கப்பட்ட யிஅ து:நன்மையைமறந்துவிட்டேன்.—என்வல்லமையும் என் நம்பிக்கையும் யெ கோவா வினா லக் அழிந்துபோயினவெனயேன்.—என் துக்கத்தையும் என்விலேசத்தையும் நினைப்பது எட்டியும் உயி பித்தமாயிருக்கின்றது.—என் ஆத்தமாயிப்பொழுதும் அவைகளை நினைந்து நினைந்து, தாழ்ச்சி உக சிப்படுகின்றது.—நான் இதைச் சிந்தையிலவைத்து நம்புவதற்கிடமுண்டென்றுகண்டேன்.

உஉ யெ கோவாவின தையைகள் சிதைத்துபோவதுமில்லை, அவருடைய கிருபைகள் ஒழிந்து உக போவதுமில்லை.—அவைகள் காலதோறும் புதிய உசயவைகள்: உமது உண்மையெனின.—யெ கோவா வே என்பவர்களுக்கு என் ஆத்தமாச்சொல்லுகின்றது; ஆதலால் அவரின் நம்பிக்கையாய் உருப்பேன்.—யெ கோவா தம்மைக் காக்கிறவனுக்கும், தம்மைத்தேடும் ஆத்தமாவுக்குந்தயாப உக ரர்.—அவர்தயாபரர், ஆதலால் அவன் யெ கோவாவின இரட்சிப்புக்குக்காத்த அமைதியாய் உருக்கக்கடவன்.—இளம்பிராயத்தில் ஒருவன்துகம் உசுசமப்பதநலம்.—அது அவன்மேல் ஏற்றப்படும் பொழுது அவன் மவுனமாகித் தனித்திருக்கக் கடவன்.—நம்புவதற்கிடமிருக்கவுக்கடமென்று சொல்லி, அவன் தன்வாயைத் தூளில்வைக்கக் கடவன், அவன் தன்னை அடிக்கிறவனுக்குத்தன் கண்ணத்தைத் திருப்பக்கடவன்: அவன் அவமாகுனத்தினாலே சிறைந்திருக்கக்கடவன்.—ஆண்டவர்ப்பொழுதுக் கைவிடார்.—அவர் தயரப்படுத்தினாலும் பின்பு தமதுசம்பூரணகிருபையின்படி தயைசெய்வார்.—மனுபுத்திரரைக் கிவெசப்படுத்துகிறதும், துக்கப்படுத்துகிறதும் அவருக்கூ ருப்பிரியமல்ல.—பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையுந் தமதுகாலால் மிதிக்கிறதற்காகிலும், கடு உன்னதமானவரின் சமூகத்தில் மனுஷருக்கு அக நியாயஞ் செய்கிறதற்காகிலும்,—ஒருவனுக்குரிய நியாயத்தைப் புரட்டுகிறதற்காகிலும் ஆண்டவர்பிரியப்பட்டார்.

க௩ ஆண்டவர் கட்டளையிடாதிருக்கத் தான் சொன்னதைச் சித்திசெய்யவல்லவன்யாவன்;—க௪ சருவத்திற்குமேலானவருடைய வாயினின்று கக நன்மையுந் தீமையும்புறப்படுகிறதில்லையா.—ஓவனுள்ளமனுஷன் தன்பாவங்களின் தண்டனை சய யினியித்தம் முறையிவெதேது.—நாம் நம்முடைய வாய்களைச் சோதித்து ஆராய்ந்து, யெ கோவாவிடத்தில் திருப்பக்கடவோம்.—வானைத் திவண்ண தேவனுக்கு நேரே நம்முடையகை

களுடன் நம்முடைய சிந்தையையும் ஏற்றக்கடவோம்.—நாங்கள் அதிகிரமஞ்செய்து கட்டளை சஉ மீறினோம்: நீர் மன்னிக்கவில்லை.—நீர் கோபத் சக தினால் மூடி எங்களைத்தயாரப்படுத்தி, இரங்காமல் கொலைசெய்தீர்.—எங்கள் பிரார்த்தனை உம் சம மிடத்திற்கெல்லாதபடி மேகத்தினால் உம்மைமுடிக்கொண்டீர்.—சனங்களுக்குள்ளே நீர் எங்கெனினேக் குப்பையும் எச்சிலுமாகினீர்.—எங்கள் சத் சக துருக்கெல்லாரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத்திறந்தார்கள்.—பயமும், கண்ணி சள யும், சேதமும், நாசமும் எங்கள்மேல்வந்துவிட்டன.—என்சனங்களின் குமாரத்தி நாசமடைந்த ச௪ தினியித்தம் என்கண்களினின்று நீரோடைகள் பாய்ந்தோடுகின்றன.—யெ கோவா வானைச் சக தினின்றுகொக்கி, எங்களைக் கட்டாக்கிக்கும்வரைக்கும்,—என்கண்ணிலுடையிதாபடி ஒய்வில் இவ்லாமல் நீர்சொளிகின்றது.—என்நகரியின் குமாருக ரத்திகளையினியித்தமும் என்கண் என்மனைதைத் துக்கப்படுத்துகின்றது.—என்சத்தருக்கள் இஉ காரணமின்றி ஒருபறவையைப்போல் என்னை மிகவும் வேட்டையாடினார்கள்.—அவர்கள் குழி இகயில் என் பிராணனைச் சேதித்துக் கல்லினால் என்னைமுடினார்கள்.—என்தலையின்மேல் சலம்பாய்ந் இச தபொழுது நான்சேதிக்கப்பட்டேனென்றேன்.

யெ கோவாவே, நான் ஆழமான குழியிடுகினின்று உமது நாமத்தை நினைந்து பிரார்த்தனை பண்ணினேன்.—சகாயத்திற்காக நான் இடுகிற இசு சத்தத்திற்கு உமதுசெவியை அடைத்துக்கொள்ளாதிருமென்னும் வாக்கைக்கேட்டருளினீர்.—நான் உம்மைப்பிரார்த்தித்தநாளில், நீர் சேர்ந்து இள பயப்படாதேயென்றீர்.—ஆண்டவரே, என் இசு ஆத்தமத்தின்வழக்குகளை நீர்வழக்காடினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.—யெ கோவா இகவே, எனக்குண்டான அநியாயத்தைக்கண்டீர்: என்நியாயத்தைவிசாரியும்.—அவர்கள்எனக்குச் சஉ செய்தபுரிசென்வ்வாய்றையும், எனக்குவிரோதமாய் அவர்கள் கொண்ட சிந்தனைகெல்லாவற்றையுக்கண்டீர்.—யெ கோவாவே, நீர் அவர்களுடைய சிந்தையையும், எனக்கு விரோதமாக அவர்கள் கொண்ட எண்ணங்களையும்,—எனக்கு கஉ விரோதமாயெழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள்நாள்முழுவதும் எனக்குவிரோதமாக ஆலோசிக்குந்தாராலோசனையையுக்கேட்டீர்.—அவர்கள் இருப்பதையும், எழும்புவதை சக யும்நோக்கிப்பாரும், நான் அவர்களுடையபாட்டின்பொருளானேன்.

யெ கோவாவே, அவர்களுடையகைகள் சச

(யி) சங்.கக.உஉ. (யக) ஏரே.க.யிடு. (உஉ) மல்.க.க. (உக) ஏசா.கக.உ. (உச) சங்.யக.இ. ஏரே.ய.யக. (உடு) சங். நகய.க. ஏசா.கய.யி. மீகா.எ.எ. (உச) சங்.க௩.எ. (உ௪) சங்.க௪.யக. (உ௫) ஏரே.ய.இ.யி. (உக) யோபு.சஉ.க. (கய) ஏசா.இய.க. மத்.இ.கக. (கக) சங்.கச.யி. (கக) ஏசே.கக.யக. எயி.யஉ. (கக) அபக.கக. (க௩) சங்.கக.க. (க௪) யோபு.உ.ய. ஏசா.ச௩.எ. ஆமோ.கக. (கக) நீதி.யக.க.மீகா.எ.க. (சக) சங்.அக.ச. (சஉ) தானி.க.இ. (ச௩) க.க௩.சி.யக. (ச௪) ஏசா.உச.யி. ஏரே.ச௪.சக. ஏசா.இக.யக. (ச௫) ஏரே.ச.யக. (சக) ஏசா.கக.யி. (இய) சங். எ.உ. (இஉ) சங்.கஇ.எ.யக. (இக) ஏரே.க௩.யக. தானி.க.யி. (இச) சங்.கக.உ. சங்.கக.உஉ. ஏசா.க௪.ய.யக. (இடு) சங்.நகய.க. யோனா.உ.உ. (இஎ) யாக்.ச.அ. (இ௫) சங்.கஇ.க. ஏரே.இக.கக.சங்.எக.உக. (இக) சங்.கக. (கய) ஏரே.யக.யக. (கக) சங்.நகக.உ. (கச) சங்.உ௪.ச. ஏரே.யக.உய. உ.நீமோ.ச.யி.

செய்தகிரியைகளின்படி அவர்களுக்குப் பலன
கூடுளிப்பீர்.—நீர் அவர்களைக் கடின இருதயத்திற்கு
ஒப்பிப்பீர், உம்முடையசாபம் அவர்கள்மேல்
கூசுவரும்.—நீர் கோபத்தில் அவர்களைத்தொடர்ந்து,
யெகோவாவாகிய உம்முடையவான்க
ளின்மீது அழிப்பீர்.

சு. அதிகாரம்.

க. சீயோனியித்தம்புலம்பல்: ஸக. பாவங்களை யு
ணர்ந்து சொல்லல்: உக. ஏதோமைப்பயமு
றுத்தல்.

ஐயோ, பொன்எப்படிமல்கியிருக்கின்றது; தங்
கம் மாறிப்போயிற்று; பரிசுத்தஸ்தானத்தின் கற்
கள் வெளியே ஒவ்வொருவீதியின் சந்தியிலுங்
உ கொட்டப்பட்டன.—ஐயோ, அபரஞ்சியைப்
போன்ற சீயோனின்சிரேஷ்டபுத்திரர் குயவன்
கையினாற்செய்யப்பட்ட மட்பாண்டங்களாக
க எப்படி எண்ணப்பட்டிருக்கிறார்கள்.—சமுத்திர
ரத்தில்வாழுஞ் செந்துக்களும் முலைகாட்டுகின்ற
ன, அவைகளுந்தங்கள் சிசுக்களுக்குப்பால்கொ
டுக்கின்றன: என்சனங்களின் குமாரத்தியோ, வ
னத்திலுள்ள ஒட்டகப்பிட சியைப்போல இரக்
சு மற்றவன்.—குழந்தையின் காவ தாகத்தால் அ
தின் அண்ணத்தோடே ஒட்டிக்கொண்டது: பா
லகர் உணவுப்பொருள்கேட்கிறார்கள், அவர்க
டு ளுக்குக் கொடுப்பவளில்லை.—சம்பிரமமாய்ப்
போசனபானம்பண்ணினவர்கள் வீதிகளில் பா
முயக்கிடக்கிறார்கள்: இரத்தாம்பரத்தைத் தரித்த
வர்கள் குப்பைமேடுகளைத் தழுவிக்கொள்ளுகி
சு ளார்கள்.—கைச்செய்கையைல்லாமல் ஒருநியிஷத்
திலே நாசப்பட்ட சோதோயின் தண்டினையி
ளும், என்சனகுமாரத்தியின்தண்டனை அதிகமா
யிற்று.—ஐயோ, அதின் பிரபுடன் உறைந்தமழை
யிலுஞ் சுத்தமும், பாலிலும் வெண்மையுமாய்
ருந்தார்கள், அவர்களுடையசீரம் பதுமாகம
ணியிலும் இரத்தவருணமாயிருந்தது, மெருகிட்ட
அ நீலக்கல்போலிருந்தார்கள்.—இப்பொழுதோ அ
வர்கள்முகம் கருமையிலும் கறுத்திருக்கின்றது;
வீதிகளில் அவர்கள் அறியப்படார்கள்: அவர்க
ளுடையதோல் எலும்போடே ஒட்டிக்கொண்
க டது; அது காய்ந்தமரத்திற்குச்சமானம்.—பசியி
னூல் மாண்டுபோவதிலுங் கட்கத்தினாலே கொ
லைசெய்யப்படுவதுநலம்: அவர்கள் வயலின்பல
னில்லாததினால் உருவக்குத்தப்பட்டு மெலிந்து
வ போகிறார்கள்.—இரக்கமுள்ள ஸ்திரிகளின்கை
கள் அவர்கள் சொந்தப்பிள்ளைகளைப்பாகம்பண்
ணின: என்சனகுமாரத்தி நாசமடைந்த சமயத்
தில் அவைகள் இவர்களுக்கு உணவுப்பொருளா
வக யின.—யெகோவா தமதுகோபத்தைப் பலிக்

கப்பண்ணினார்; அவர்தமது உக்கிரகோபத்தைச்
சொரிந்து, சீயோனில் அக்கினியைமூட்டினார்,
அது அதன் அஸ்திபாரத்தைப்படுத்தித்தது.—என் லெ
தவிரோதியாயினும், சத்துருவாயினும் யெருஷ
லேமின்வாசல்களில் பிரவேசிக்கக்கூடுமென்று
பூலோகஇராசாக்களும் பூலோகவாசிகளில் ஒரு
வரும் கம்பமாட்டார்கள்.

அதினமத்தியில் நீதிமான்களின் இரத்தத்தைச்
யக சித்தின தீர்க்கதரிசிகளின் பாவங்களினியித்த
மும், அதின் ஆசாரியர்களின் துஷ்டகருமத்தி
னியித்தமும் இப்படியாயிற்று.—அவர்கள் வீதி லெ
களில் குருடராய்த்திரிந்து, தங்கள் வஸ்திரங்க
ளை ஒருவருந்தொடாதபடி அவைகளை இரத்தத்
தினால் அசுசிப்படுத்தினார்கள்.—சனங்கள் அவர்க லெ
ளைக்கூப்பிட்டு, அகத்தரே, புறப்படுங்கள், புறப்
படுங்கள், புறப்படுங்கள்; தொடாதிருங்கடென்
ருர்கள்: இவர்கள் தப்பிஒடி அலைந்தபொழுது,
அந்நியதேசத்தாரும், இவர்களைஎங்கனோடேவா
சம்பண்ணவிடோமென்றார்கள்.—யெகோவா லெ
வின் முகம் அவர்களைச்சிதைஅடித்தது; அவர்
இனி அவர்களைக்கடரட்சியார்: அவர்கள் ஆசா
ரியர்களுடைய முகத்தைப்பாராமலும், முதியோ
ரை மதியாமலுமிருந்தார்கள்.—துணைவருமென் லெ
துநாம் எதிர்பார்த்ததினால் நம்முடையகண்கள்
பூத்துப்போயின: நாம் நம்மையிரட்சிக்கத்திரா
ணியில்லாதசாகியாரைக்காத்திருந்தோமே.—நாம் லெ
நம்முடையவீதிகளில் உலாவாதபடி, அவர்கள்
நம்முடைய அடிச்சுவடுகளைத்தொடருகிறார்கள்:
நம்முடைய முடிவுசமீபித்துவந்தது, நம்முடைய
நான்கள் நிறைவேறின; நம்முடைய முடிவு வந்
துவிட்டது.—நம்மைத் துயரப்படுத்துகிறவர்கள் லெ
ஆகாயத்துக்கழுகுகளினும் வேகமானவர்கள்: அ
வர்கள் மலைகளின்மேல் நம்மைத் தொடர்ந்தார்
கள், அவர்கள் நமக்காக வனத்திலேபதிவிருந்தார்
கள்.—சாதியாருக்குள்ளே அவன் நியிலே வா லெ
சம்பண்ணுவோமென்று நாம் சொல்லிக்காட்டிய
யெகோவா வினூல் அபிஷேகம்பெற்றவனு
கிய நம்முடைய நாசிகையின் சுவாசமானவனும்
அவர்கள் குழிகளில் அகப்பட்டான்.

ஊக்கதேசத்தில் வாசம்பண்ணுகிற ஏதோயின் உக
குமாரத்தியே, நீ சந்தோஷப்படுக்களிகூரு; பா
னபாத்திரம் உன்னிடத்திலும் செல்லும்: சீயும் வெ
றிகொண்டென்றிருவானைத்தைக்காட்டுவாய்.

சீயோன்குமாரத்தியே, உன் பாவத்தின் தண் லெ
டனை தீர்ந்துபோயிற்று, அவர் இனி உன்னைச்சி
றைப்படுத்திக்கொண்டுபோகார்: ஏதோயின் கு
மாரத்தியே, அவர் உன்பாவத்தை விசாரிப்பார்;
உன்பாவங்களை வெளிப்படுத்துவார்.

(கக) உபா.உரு.யக. எரே.ய.யக. சங்.அ.க.—(ச.அதி.உ.) ஏசா.கல.யெ. எரே.யக.யக. உ.கொரி.ச.எ.(க)யோபு.
கக.யெ.யக. (ச) சங்.உ.உ.யெ. (ரு) யோபு.உச.அ. (க) ஆதி.யக.உரு. (அ) யோவே.உச. கா.உ.உ.ய. சங்.ா.உ.
ரு. (ய) ஏசா.சக.யெ. உபா.உஅ.ரு.உ. இரா.க.உக. (யக) எரே.எ.உ.உ. உபா.கஉ.உ.உ. எரே.உக.யெ. (யக)
எரே.ரு.கக. எசேக்.உ.உ.உச.உஅ. செப்.க.ச. மத்.உக.கக.கஎ. (யெ) எரே.உ.கச. என்.யக.யக. (யரு) லேவீ.
யக.சரு. (யஎ) உ.இரா.உச.எ. ஏசா.உ.ய.ரு. எரே.கஎ.எ. எசேக்.உக.யக. (யஅ) உ.இரா.உரு.சரு. எசேக்.எ.உ.
கக. ஆமோ.அ.உ. (யக) உபா.உஅ.ரு.ய. எரே.ச.யக. (உய) ஆதி.உ.எ. எரே.ரு.உ.க. எசேக்.யெ.யக. (உக) எரே.
உரு.யெ.யக.உச. ருப.ய. (உஉ) ஏசா.சய.உ. சங்.கஎ.எ.

௫. அதிகாரம்.

எரேயியா பிரார்த்தித்தல்: பாவத்தை யுணர்ந்து சொல்லிப்புலம்பல்.
 யெ கோவாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைந்தருளும்: எங்கள் அவமானத்தைச் சிந்தித்துப்பாரும்;-எங்கள் சதந்தரம் அந்நியருக்கும், எங்கள் வீடுகள் புறச்சாதியாருக்கும் ஒப்பிக்கப்பட்டன.—நாங்கள் பிதாவில்லாத அநாதபிள்ளைகளானோம், எங்கள் மாதாக்கள் விதவைகள்.—நாங்கள் சலத்தைப் பணத்திற்கு வாங்கிக் குடிக்கிறோம்; எங்கள் விறகுக்கும் விலைகொடுக்கப்படுகின்றது.—எங்கள் கழுத்துக்கள் பாரஞ்சுமந்துகொண்டிருக்கின்றன: இளைப்பாறுதலில்லாமல் ஊழியஞ் செய்துவருகிறோம்.—நாங்கள் போசனதருத்தியடையும் படி, எளித்தியருக்கும் அந்நியருக்கும் கை நீட்டிக்கும்.—எங்கள் முன்னோர்கள் பாவஞ்செய்தார்கள், இப்பொழுது அவர்களில்லை; நாங்கள் அவர்களுடைய பாவத்தின் தண்டனையை அனுபவிக்கிறோம்.—பணிவிடைக்காரர் எங்கள்மேல் ஆளுகைசெய்கிறார்கள்: அவர்கள் கையினின்று எங்களை விடுவிப்பார் ஒருவருமில்லை.—வனத்திலே கட்கமிருப்பதினால் நாங்கள் உணவுப்பொருளைத் தேடுவது பிராணமோசம்.—பயங்கரமானபஞ்சமிருப்பதினால் எங்கள்தோல் சூனை யைப்போலக்காய்ந்துபோயிற்று.—சீயோனிலுள்

எஸ்திரிகளையும், யூதா நகரங்களிலுள்ள கன்னியரையும் அவமானப்படுத்தினார்கள்.—பிரபுகள் உடையவர்கள் கையினாலே தூக்கப்படுகிறார்கள்: முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.—வாலியெகப்பரை இயந்திரத்தில் திரிக்கக்கொண்டுபோனார்கள், பாலகர் விறகு சமையின் கீழ்வழந்தார்கள்.—முதியோர் வாசலையும், வாலிபத்தங்கள் யெசுதவாத்தியத்தையும் விட்டொழிந்துபோனார்கள்.—எங்கள் இருதயத்தின் சந்தோஷம் ஒழிந்துபோயிற்று; எங்கள் நடனத்திற்குப் பிரதியாகத்துக்கள் தோன்றிற்று.—எங்கள் தலையினின்று கிரீடம் விழுகுமுத்து: ஐயோ, நாங்கள் பாவஞ்செய்தோம்.—இதினால் எங்கள் இருதயம் சொர்ந்தது; இவைகளி யெனியித்தம் எங்கள் கண்கள் இருண்டன.—சீயோன் யெமலைபாழாயிருப்பதினால், அதின்மேல்நரிகள் உலாவித்திரிகின்றன.—யெ கோவாவே, நீர் நித்தியர்; உம்முடைய சிங்காசனத்தலைமுறைதோறும்நிற்கும்.—நீர் சதாகாலமும் எங்களை நினையா உமலிருக்கிறதென்ன, எங்களை நெடுநாளாகக்கை விட்டதென்ன.—நீர் எங்களிலே யிகவுக்குரோ உகத்தக்கொண்டு, முழுமையும் எங்களைக் கைவிட்டீரே.—யெ கோவாவே, நீர் எங்களை உமது உட்பட்சத்திலே திருப்பியருளும், அப்பொழுதுநாங்கள் திரும்புவோம்; பூருவகாலத்தைப்போல எங்கள் காலத்தைச் சீர்ப்படுத்தியருளும்.

(௫. அதி. ௧) சங். அக. ௫௮, ௫௯. சங். எக. ௪. (உ) சங். எக. ௧. (௫) உபா. ௨௮. ௪௮. எரே. ௨௮. ௮௪. (க) ஆதி. ௨௪. ௨. எரே. ௫௮. ௮௫. ஒசு. ௮௨. ௧. (எ) எரே. ௧௧. ௨௧. எசே. ௪௮. ௨. ஆதி. ௪௨. ௮௧. ௪௧. ௧. (அ) நிதி. ௫. ௮௫. (ய) யோபு. ௧௮. ௧௮. சங். யா. ௧௧. ௮௧. (யச) ஏசா. ௮௧. ௮௧. சக. ௮௪. ௨. (யஉ) ஏசா. ௪௪. ௧. (யக) நியா. ௮௧. ௨௧. (யசு) யோபு. ௮௧. ௧. சங். அக. ௧௧. (யஎ) சங். ௧. ௧. (யக) சங். ௧௮. ௨. அபக. ௧. ௮௨. சங். ௪௫. ௧. (உய) சங். ௮௧. ௧. (உக) சங். ௮௮. ௧. எரே. ௧௧. ௮௮.

எசேக்கியேல்தீர்க்கதரிசியின்புத்தகம்.

க. அதிகாரம்.

க. எசேக்கியேலின் காலத்தைக்குறித்தல்: ச. அவன் நாலுபிராணிகளைத்தரிசித்தல்: டி. நாலு சக்கரங்களைத்தரிசித்தல்: உக. அவன் யெகோவாவின் மகிமைப்பிரகாசத்தைத்தரிசித்தல். கில்தேயதேசத்தில் கோபார் நதியோரத்திலிருந்து பூசியென்னும் ஆசாரியனுடையபுத்திரனாகிய எசேக்கியேலுக்கு யெகோவாவின் வாக்குக்கிடைத்தது; அங்கே யெகோவாவின் கை உ அவன்மேல்அமர்ந்தது.—யோயாகீன் இராசாசிறைப்பட்ட ஐந்தாம்வருஷம் நாலாம்மாதம் ஐந்தாம் தார்த்தேயாகிய—முப்பதாம்வருஷம் நாலாமாதம் ஐந்தாந்தினத்திலே நான் சிறைப்பட்டோருக்குள் கோபார் நதியோரத்திலிருக்கையில், வானங்கள் திறக்கப்பட நான் தேவதரிசனங்களைக்கண்டேன்.

ச நான்பார்த்திருக்கையில், வடக்கினின்று குறைக்காற்றோடே மகா மேகமும் தானாய்ப்பற்றி எரிகிற அக்கினியும்வந்தன, அதின்சுற்றுப்புறத்திலேபிரகாசமும், அதின் கடுவே அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய அம்பர்போன்ற வருணமுந்தோன்றின.—அதின் மத்தியினின்று நாலு பிராணிகளின்ருபங்கத்தோன்றின. அவைகள் மனிதசாயலையுடையவைகள்.—ஒவ்வொன்றுக்கு நந் நாலு முகங்களும் நந்நாலு சிறகுகளையிருந்தன.—அவைகளுடையகால்நேர்மையானகால்; அவைகளின் உள்ளகால்களின் உட்குளம்புக்குச்சமானம்: அவைகள் துலங்கும்பித்தனையின் வருணம்போல மின்னிக்கொண்டிருந்தன.—அவைகளுக்கு நாலுபக்கங்களிலும் சிறகுகளின்கீழ் மனிதகைகளிருந்தன; அந்நாலு பிராணிகளுக்கும் முகங்களுக்கு சிறகுகளையிருந்தன.—அவைகளின்சிறகுகள் ஒன்றோடொன்று இசைந்திருந்தன; அவைகள்செல்லும்பொழுது திரும்பவில்லை; அவைகள் ஒவ்வொன்றும் நேர்மையாய்ச்சென்றன.—அவைகளுடையமுகங்களின் சாயலாவது, வலப்பக்கத்தில்நாலும்மறுஷமுக்கும், சிங்கமுக்கும்: இடப்பக்கத்தில் நாலும் எருது விக முக்கும், கழுமுக்கும்மாம்.—அவைகளின் முகங்களுக்கு சிறகுகளும் மேலே பிரிக்கப்பட்டன; ஒவ்வொன்றிலுமுள்ள இரண்டு சிறகுகள் ஒன்றோடொன்று இசைந்திருந்தன, இரண்டு அவைகளின் சரிர்களைமுடின.—அவைகள் ஒவ்வொன்றும் நேர்மையாய்ச்சென்றன: ஆவிசெல்வது எங்கேயோ அங்கே அவைகளுக்குசெல்லும்;

அவைகள் செல்லும்பொழுது சாயவில்லை.—அந்தப் பிராணிகளின் சாயலாகிய தோற்றம் எரிகிற அக்கினியின் தழலையும், சுவால்கிற நிவர்த்திகளையும்போலிருந்தன: அது அந்தப் பிராணிகளின் மத்தியில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தது; அந்த அக்கினி மகாபிரகாசமுள்ளது, அக்கினியினின்று மின்னல் தோன்றிற்று.—அந்தப் பிராணிகள் மின்னலின்பிரகாசம்போலப்போக்குவரவுசெய்யும்.

நான் அந்தப் பிராணிகளைப் பார்த்திருக்கையில், பூமியின்மேல் அவைகளின்சமீபத்தில் நாலுபக்கங்களையுடைய ஒருசக்கரத்தைக்கண்டேன்.—சக்கரங்களின்தோற்றமும், வேலையும், தாஜிஷ் வகரத்தினம்போலிருந்தன; அந்தநாலும்ஒரேசாயல்: அவைகளின்தோற்றமும்வேலையும்சக்கரத்திற்குள் சக்கரத்தைப்போலிருந்தன.—அவைகள் செல்வது பொழுது, தங்கள் நாலுபக்கங்களிலுஞ்செல்லுஞ்செல்லுகையில் அவைகள்சாயவில்லை.—அவைகளின்கட்டுகள் அஞ்சத்தக்க உயரமுள்ளன; அந்நாலுகட்டுகளின்குற்றிலும்சிறையக்கண்களிருந்தன.—பிராணிகள்சென்றபொழுது, அந்தச் சக்கரங்களும் அவைகளினருகேசென்றன: பிராணிகள் பூமியினின்று எழுந்தபொழுது, சக்கரங்களும்எழுந்தன.—ஆவிசெல்வது எங்கேயோ, அங்கேஇவைகளின் ஆவியுஞ்செல்லும்; சக்கரங்கள் அவைகளின்எதிரேஉயர்த்தப்பட்டன: பிராணிகளின் ஆவி அந்தச்சக்கரங்களில் இருந்தது.—அவைகள்செல்லும்பொழுதுஇவைகளுக்கு செல்லும்; அவைகள் நின்றபொழுது இவைகளும் நிற்கும், அவைகள் பூமியினின்று உயர்த்தப்படும்பொழுது சக்கரங்களும் அவைகளின் எதிரே உயர்த்தப்பட்டன: பிராணிகளின் ஆவி சக்கரங்களில் இருந்தது.—பிராணிகளின்தலையின்மேலுள்ள ஆகாயமண்டலம் பயங்கரமுள்ள பளிங்கைப்போல அவர்கள்தலைக்குமேலே விரிந்திருந்தது.—ஆகாயமண்டலத்திற்குக்கீழே அவைகளின் சிறகுகள் ஒன்றுக்கொன்றெதிராக நேராய்விரிந்திருந்தன: ஒவ்வொருபிராணியின் சரிர்க்கை முடிவதற்கு இப்பக்கத்திலிரண்டுசிறகும், அப்பக்கத்திலிரண்டு சிறகும் இருந்தன.—அவைகள் செல்லும்பொழுது ஆழமான சலங்களின் சத்தமும், சருவவல்லவருடைய வாக்கும்போல அவைகளுடைய சிறகுகளின் சத்தத்தைக்கேட்டேன், அவைகளுடையவாக்கின்சத்தம் ஒருசேரையின் ஆரவாரம்போலிருந்தது: அவைகள் நிற்க

(க. அதி. க.) க. இரா. டி. ச. க. (உ) உ. இரா. உ. ச. டி. க. (க) அதி. க. டி. க. உ. க. அதி. ச. க. க. ம. க. டி. க. அ. ப. எ. டி. க. அ. ப. டி. க. வெளி. டி. க. டி. க. (ச) எ. ரே. உ. க. டி. க. எ. ரே. க. டி. ச. (இ) வெளி. ச. க., (எ) தானி. டி. க. வெளி. க. டி. க. (ஐ) வெளி. ச. எ. எண். உ. க. டி. க. டி. க. (ஓ) எ. சா. க. உ. (ஐ) வெளி. ச. டி. (ஐ) ச. ச. டி. ம. த. உ. ச. உ. எ. (ஐ) தானி. டி. க. (ஐ) ச. ச. டி. (ஐ) அதி. டி. க. டி. க. (உ) அதி. டி. க. (உ) வ. ச. டி. க. உ. அதி. டி. க. (உ) அதி. டி. க. (உ) அதி. டி. க. அதி. ச. க. உ. தானி. டி. க. வெளி. க. டி. க. யோ. ப. க. எ. ச. டி.

ரத்தைப்போலாக்கினேன்: அவர்கள் கட்டளைக் கமையாத வயிசத்தாராயினும் அவர்களுக்குப் பயப்படவேண்டாம், அவர்களுடைய பார்வைக்குக்கலங்கவும் வேண்டாமென்றார்.—பின்னும் அவர் என்னைநோக்கி, மனுபுத்திரனே, நான் உன்னிடத்திற்சொல்லும் வாக்குகையெல்லாம் உன்காதினறக்கேட்டு, உன் இருதயத்திலுட்கொண்டு, —யுக போய், சிறைப்பட்ட உன்சனங்களின் சந்ததியாரிடத்தில்சேர்ந்து, அவர்கள் செவ்வொகொத்தாலும் செவ்வொகொதிரந்தாலும் அவர்களோடேபேசி, ஆண்டவராகிய யெகோவா இப்படிச் சொல்லுகிறாரென்பதை அவர்களுக்குச் சொல்லென்றார்.—அப்பொழுது ஆவிஎன்னத்துக்கிவிட்ட, அவருடையஸ்தானத்தினின்றூவினங்கியயெகோவாவின் மகாமகிமைதுதிக்கப்பட்டகடவதென்று அதிரும்படி எனக்குப்பின்னைக்கச்சொல்லிய சத்தத்தைக்கேட்டேன்.—ஒன்றோடொன்று இசைந்த பிராணிகளுடைய சிறகுகளின் சத்தத்தையும், அவைகளினருகேயுள்ள சக்கரங்களின் சத்தத்தையும், மிகவும் அதிரத்தக்க ஒருசத்தத்தையுங்கேட்டேன்.—ஆவிஎன்னத்துக்கிக்கொண்ட போய்விட்டது, நான் துக்கித்த மணஸ்தாப்பட்டுக்கொண்டு போனேன்; யெகோவாவின் கை பாரமாக என்மேல் அமர்ந்தது.

பின்பு கோபார்நதியோரத்தில்தெல்லவீப்பிலே வசித்த சிறைப்பட்டோரிடத்தில்போய், அவர்கள்வசித்த ஸ்தானத்தில் நான்வசித்தேன்; அவ்விடத்திலே நான் ஆச்சரியப்பட்டு ஏழுநாளளவுநடங்கினேன்.—ஏழுநாட்களென்பின்பு, எனக்குக்கிடையெகோவாவின் வாக்கு, —மனுபுத்திரனே, நான் உன்னை இஸரவேல்வயிசத்தாராக்குக்காவலாளனாக ஏற்படுத்தினேன்: ஆதலால் நீ என்வாயினிடத்தில் வாக்குக்கேட்டு, என்நாமத்தைக்கொண்டு அவர்களுக்குணர்ந்து.—நீ நிச்சயமாகமரணமடையென்றுநான் துன்மார்க்களிடத்திற்சொல்ல, நீ அவனுக்கு உணர்ந்தாமலும், துன்மார்க்கள் தன் ஆத்தமத்தின் இரட்சிப்புக்கேதுவாகத்துன்னெறியைவிடும்படிபுத்திசொல்லாமலும் இருந்தால், அந்தத்துன்மார்க்கள் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியோ உன்கையில் கேட்கப்படும்.—நீதுன்மார்க்களுக்கு உணர்ந்தியும், அவன் தன் தூர்க்கிரியையையும் தன்னெறியையும்விட்டுத்திரும்பாதிருந்தால் அவன் தன் துன்மார்க்கத்தில் சாவான்; உவீயோ உன் ஆத்தமத்தை இரட்சித்தாய்.—அன்றியும் நீதிமான் ஒருவன் தன் நீதியைவிடும்பாவத்தைச்செய்யும்பொழுதும், நான் அவனுக்கு முன் இடறுகட்டையைவைக்கும்பொழுதும் அவன் சாவான்: நீ அவனுக்குணர்ந்தாதபடியினால் அவன் தன் பாவத்திலே சாவான், அவன்முன் செய்த நீதி நினைவிலும்வராது; அவனுடைய இ

ரத்தப்பழியோ உன்கையில் கேட்கப்படும்.—நீ உக்திமான் பாவஞ்செய்யாதபடி நீ அவனுக்குணர்ந்தியின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் உணர்ச்சிபெற்றதினியித்தஞ் சீவிப்பான்; நீயும் உன் ஆத்தமத்தை இரட்சித்தாயென்று சொல்லிற்று.

அங்கே யெகோவாவின் கை என்மேல் அஉமர, அவர் என்னைநோக்கி, நீ எழுந்துசமபூயிக்குப்போ, அங்கே நான் உன்னோடேபேசவேனென்றார்.—அப்பொழுது நான்எழுந்து சமபூயிக்குப்போனேன்: கோபார்நதியோரத்தில்காண்கண்டமகிமைப்பிரகாசத்தைப்பாலயெகோவாவின் மகிமைப்பிரகாசம் அங்கேயும் சின்றதினிலே, நான் முகங்குப்புறவிழுக்தேன்.—அப்பொழுது ஆவி என்னுள்ளேபுகுந்து, என்னைக்காலான்றி நிற்கும்படிசெய்து, என்னோடேபேசி, என்னைநோக்கி, நீ உன்வீட்டுக்குள்ளேபோய்ப்பூட்டிக்கொண்டிரு.—மனுபுத்திரனாகிய நீயோ, உடுபார், அவர்கள் உன்மேல்கயிறுகளைப்போட்டு அவைகளால் உன்னைக்கட்டுவார்கள், நீபுறப்பட்டு அவர்களுக்குள்ளே போகவேண்டாம்.—அவர் உகர்கள் கட்டளைக்கமையாத வயிசத்தாராயிருக்கிறபடியால், நான் உன்நாளை உன் அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்படிசெய்வேன், நீ மவுனமாயிருப்பாய், அவர்களைக் கடிந்துகொள்ளமாட்டாய்.—நான் உன்னோடேபேசுசமயத்தில் உன் உவாயைத்திறப்பேன், அப்பொழுது ஆண்டவராகிய யெகோவா இப்படிச் சொன்னாரென்று அவர்களிடத்தில்சொல்வாய்; கேட்கிறவன் கேட்கக்கடவன்; கேளாதவன் கேளாதிருக்கக்கடவன்: அவர்கள் கட்டளைக்கமையாதவயிசத்தாரே.

ச. அதிகாரம்.

க. யெருஷலமைவளைப்பாதத்திருஷ்டாந்தப்படுத்தல்: ச. பாவதண்டனை அறுபலிப்பதைத்திருஷ்டாந்தப்படுத்தல்: க. பஞ்சகாலத்திலுண்டாகுந்துக்கத்தைத்திருஷ்டாந்தப்படுத்தல்.

மனுபுத்திரனே, நீ ஒரு செங்கல்லை எடுத்துக்கொண்டு அதை உனக்குமுன்னேவைத்து, அதின்மேல் யெருஷலேம்நகரத்தைச்சித்திரித்து, —அதை முற்றிக்கைபண்ணி, அதற்கு விரோதமாய்க்கொத்தனத்தைக்கட்டி, அதற்கெதிரே பானயிறங்கி, அதின்நாலுபுறத்திலும் மதிலிடிக்குக்கருவிகளை ஸ்தாபித்துக்கொள்.—மேலும் நீ ஒரு இருப்புத்தக்கட்டையாவங்கி, உனக்கும் நகரத்திற்கும் இடையில் இருப்புச்சுவராகவை: அதற்குஎதிரே உன்முகத்தைத்திருப்பு, அதுவனைக்கப்படும், நீயே அதை முற்றிக்கைபோடுவாய். இது இஸரவேல்வயிசத்தாராக்கு ஒரு அடையாளம்.—பின்பு நீ இடப்பக்கமாய்ச்சார்ந்து படுத்துக்கொண்டு, இஸரவேல்வயிசத்தாரின் அக்கிரமத்தை அதின்மேல்வை. அப்படிநீபடுக்கும்நாட்

(ஃ) அதி.உ.௮.௭. (ஃ) உ.இரா.உ.ஃ. அப்.அ.கக. (ஃ) உ.இரா.க.ஃ. (ஃ) யோபு.உ.ஃ. ச.ந.க.க.க. (ஃ) ஏசா.௮.உ.அ. ஏரே.சு.ஃ. (ஃ) யோவா.அ.உ.உ. (ஃ) ஏசா.ச.க.ச. (ஃ) அப்.உ.ஃ.உ. (ஃ) அதி.ஃ.அ.உ. (ஃ) அதி.க.க. (ஃ) அதி.க.க.உ. (ஃ) அதி.உ.உ. (ஃ) அதி.ச.அ. (ஃ) இர.க.உ.உ. (ஃ) ஏசா.ஃ.க.— (ஃ) அதி.க. அதி.ஃ.உ.க.ஃ.

களின்தொகை எவ்வளவோ, அவ்வளவாய் நீ அவர்களுடைய அக்கிரமத்தைச் சமப்பாய்.—நாட்களின்தொகையாகிய முந்நாற்றுத் தொண்ணூறு நாட்களுக்கேறிக், நான் அவர்களுடைய வருஷத்தின் அக்கிரமத்தை உன்மேற் சமத்தினேன்: இவ்வண்ணமே நீ இலரவேல்வமிசத்தாரின் அக்கிரமத்தைச் சமப்பாய்.—அவைகள் நிறைவேறின பின்பு திரும்பவும் உன்வலப்பக்கமாய்ச்சாய்ந்து படுத்துக்கொள், நீ காற்பதுநாள்வரைக்கும் யூதாவமிசத்தாரின் அக்கிரமத்தைச் சமப்பாய்: நான் ஒவ்வொரு வருஷத்திற்குப் பிரதியாக ஒவ்வொரு நாள்நாயும் ஏற்படுத்துகிறேன்.—ஆதலால் நீ யெருஷலேயின் முற்றிக்கைக்கு எதிர்முகமாய், உன்புயத்தை வெளிப்படுத்தி, அதற்கு விரோதமாய்த்தீர்க்கதரிசனஞ்சொல்லு.—பார், நீ அதை வளைக்கும் நான்களை நிறைவேற்றும்வரைக்கும், நீ ஒருபக்கத்தினின்றும் மறுபக்கத்திற்குத்திரும்பாதபடி உனக்குக் கட்டிக்கொண்டுவேன்.

நீ கோதுமையையும், வாற்கோதுமையையும், பெரும்பயற்றையும், சிறுபயற்றையும், சாமையையும், கம்பையும் எடுத்து ஒரு பாத்நிரத்திலைவத்து, அவைகளினால் அப்பத்தைச் சுவையாய், நீ ஒருபுறத்திற்குச் சாய்ந்துபிட்டுக்கும் நாட்களின்தொகைப்படி முந்நாற்றுத்தொண்ணூறுநாள் அதைப் புசிப்பாய்.—நீ புசிக்கும் உணவுப்பொருள்நானொன்றுக்கு இருபது ஷேக்கல் நிறையாயிருக்கும்: ௧௦ காலத்துக்குக்காலம் அதைப் புசிப்பாய்.—சலத்திலும் அளவாக ஒருகினினிலே ஆறிலொருபங்கைக் குடிப்பாய்: காலத்துக்குக்காலம் குடிப்பாய்.— ௨௨ நீ வாற்கோதுமை அப்பத்தைப் புசிப்பாய், அவர்களுக்கு முன் அதை மணுஷனுடைய கஷ்டத்தின் வறட்டிக்களால் சமைப்பாயென்று சொல்லிற்று.—மேலும் இவ்வீதமாய் இலரவேல் சந்தியார் தங்களை நான் தூரத்திவிடும் அந்நியதேசத்தாருக்குள் தங்கள் தங்கள் அசுசியான உணவுப்பொருளைப் புசிப்பார்களென்று யெகோவா சொல்ல, நான் ஆ, ஆண்டவராகிய யெகோவாவே, பாரும், நான் அசுசியானவனல்ல: என் சிறுபிராயம் முதல் இதுவரைக்குள் தானாய்ச் செய்ததையாவது, பிறண்டதையாவது புசிக்கவில்லை; அரோசியமான இறைச்சி என்வாயில் உட்பட்டவருடைய மீனெயென்றேன்.—அப்பொழுது அவர் என்னேநோக்கி, பார், மணுஷனுடைய கஷ்டத்தின் வறட்டிக்களுக்குப் பிரதியாக மாட்டுச்சாணி வறட்டிக்களைத்தருவேன், அதினால் உன் ஆகாரத்தைச் சமைப்பாயென்றார்.—பின்னும் அவர் என்னேநோக்கி, மனுபுத்திரனே, பார், நான் யெருஷலேயில் ஆகாரக் கோலமுறிப்பேன்: அதினால் அவர்கள், நிறையின்படி அன்னத்தைப் புசித்துப் பிரயிப்போடிருப்பார்கள்; அளவின்படி சலத்தைக்குடித்துத் திகைத்திருப்பார்களென்றார்.—

அன்னமுஞ் சலமுயில்லாமையால் அவர்கள் ஓயெருவரை ஒருவர் பார்த்து, திகைத்து, தங்கள் பாவத்திலே சிதைந்து போவார்கள்.

௫. அதிகாரம்.

௧. தலைமயிரை உவயித்தல்: ௫. பாவத்தினியித்தம் யெருஷலேமுக்குத்தண்டனைவருமென்று முன்னுரைத்தல்: ௨௨. தலைமயிரின் அடையாளத்தின் தாற்பரியத்தை வெளிப்படுத்தல்.

மனுபுத்திரனே, நீ கூர்மையான கத்தியாகிய ஒரு செளககன் கத்தியை எடுத்து அதினால் உன் தலைமயிரையும் உன் தாடியையுஞ் சிரை: பின்பு நிறுக்குச் தராசைவாங்கி அதைப் பங்கு பங்காகப் பிரி.—செகரம் வளைக்கப்படுங்க் காலமுடிவிலே மூன்றிலொருபங்கை எடுத்து, நகரத்தின் மத்தியில் அக்கினியினாலெரித்து, மூன்றிலொருபங்கை எடுத்துச் சுற்றுப்புறத்தில் கத்தியினாலே சேதித்து, மூன்றிலொருபங்கைக் காற்றிலே தூற்று: பின்பு நான் ஒருபக்கத்தை உருவி அவர்களைத் தொடரும்படி செய்வேன்.—அதில் அற்பத்தொகையை எடுத்து உன்வலத்திரத்தின் ஓரங்களில் முடித்துவை.—பின்பு அவைகளிற் சிலவற்றை எடுத்து அக்கினிமத்தியில் எறிந்து, அக்கினியினால் அவைகளை எரித்துவை; அவைகளினின்றும் அக்கினி புறப்பட்டு இலரவேல் குடும்பங்களெல்லாவற்றிலும் பிரவேசிக்கும்.

இதுவே யெருஷலேம்: இதைச் சுற்றியிருக்கிற சாதியார்மத்தியிலும், தேசத்தார்மத்தியிலும் நான் இதை ஸ்தாபித்தேன்.—இது அந்நிய தேசத்தாரைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும், தன்னைச் சுற்றியிருக்கிற தேசத்துச் சனங்களைப்பார்க்கிலும் என்னுடைய விதிப்பிரமாணங்களை யுட்கீ மையாக மாற்றிக்கொண்டது: என் விதிகளின் படிக்கும் கட்டளைகளின்படிக்கும் நடவாமல், அவைகளை அவமதித்தார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—நீங்கள் உங்களைச் சூழ்ந்திருக்கிற சாதியாரிலும் அதிகரித்து, என்விதிப்பிரமாணங்களின்படி நடக்கவில்லை, என் கட்டளைகளைக்காத்துக்கொள்ளவில்லை, உங்களைச் சூழ்ந்திருக்கிற சாதியாரின் கட்டளைப்படி நடவாமல் போனீர்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—ஆதலால் ஆண்டவராகிய யெகோவா, பார், நானே உனக்கு விரோதியாயிருப்பேன், நான் அந்நிய தேசத்தாருக்கு முன்பாக உனக்குள் நீதி செலுத்துவேன்.—உன்னுடைய அசுசியானகிரியைகளெல்லாவற்றினியித்தமும், நான் முன்பு செய்யாததையும், இனிச் செய்யமாட்டாததையும் உன் மத்தியிலே செய்வேன்.—ஆதலால் பிதாக்கன், உனக்குள்ளிருக்கிற புத்திரரையும், புத்திரர், தங்கள் பிதாக்களையும் புசிப்பார்கள்; நான் உன்னைத்தண்டிப்பேன், உன்னில் மீத்திருக்குஞ்ச

(௫) எண். ௨௪. ௧௪. (அ) அதிக. ௧. ௨. (௨) ௧. ௧. (௩) ௧. ௧. (௪) ௧. ௧. (௫) ௧. ௧. (௬) ௧. ௧. (௭) ௧. ௧. (௮) ௧. ௧. (௯) ௧. ௧. (௧௦) ௧. ௧. (௧௧) ௧. ௧. (௧௨) ௧. ௧. (௧௩) ௧. ௧. (௧௪) ௧. ௧. (௧௫) ௧. ௧. (௧௬) ௧. ௧. (௧௭) ௧. ௧. (௧௮) ௧. ௧. (௧௯) ௧. ௧. (௨௦) ௧. ௧. (௨௧) ௧. ௧. (௨௨) ௧. ௧. (௨௩) ௧. ௧. (௨௪) ௧. ௧. (௨௫) ௧. ௧. (௨௬) ௧. ௧. (௨௭) ௧. ௧. (௨௮) ௧. ௧. (௨௯) ௧. ௧. (௩௦) ௧. ௧.

ணங்களை எல்லாக்காற்றுத்திசைகளிலுஞ் சிதற அடிப்பெனென்கிரூர்.—**௩**, வெறுக்கப்படத்தக்க உன் சகல வஸ்துக்களினாலும், அரோசியமான உன் சகல கிரியைகளினாலும் என்னுடைய பரிசுத்தஸ்தானத்தை அசுசிப்படுத்தியும், இதினிமித்தம் நான் நித்தியராஜால் உன்னைச் சிதையப் பண்ணுவேனே; நான் கண்ணோட்டம் வையேன், நான் இரங்கேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிரூர்.

௨௨ உன்னிலுள்ளவர்களில் மூன்றிலொரு பங்கு பேர் பஞ்சத்தினால் உன் நடுவில் மெலிந்து, கொள்ளைநோயினாலேசாவார்கள்: மூன்றிலொருபங்கு பேர் உன்னைச்சுற்றியிருக்குங்கட்கத்தினால் விழு வார்கள்; மூன்றிலொருபங்குபேரைச்சகல காற்றுத்திசைகளிலுஞ் சிதற அடிப்பேன்.—நான் கட்கத்தை உருவி அவர்களைத் தொடரும்படி செய்வேன், இவ்விதமாய் என்கோபம் நிறைவேறும், என் உக்கிரத்தை நான் அவர்கள்மேலே தங்கப் பண்ணி ஆறுதலடைவேன்: அவர்கள்மேல் என் உக்கிரம் பலிக்கச்செய்யும்பொழுது யெகோவாகிய நான் என்வைராக்கியத்தினால் இவ்வாக்கைச்சொன்னேனென்று அவர்கள் அறிவார்கள்.—உன் வழியாய்ச்செல்லும் எல்லாருக்கு முன்பாக, உன்னைச்சூழ்ந்திருக்கிற சந்தியாருக்குள் உன்னைப்பாழும் நிர்தையுமாக்குவேன்.—

௨௩ நான் கோபத்தினாலும், உக்கிரத்தினாலும், உக்கிரமான கண்டிதங்களினாலும் உன்னைத்தண்டித்து, உன்னைச்சங்கரிக்கும்பொருட்டு உன்னைச் சங்கரிப்பதற்கேதுவான பஞ்சத்தின் தீமையுள்ள அம்புகளை உன்மேல் எய்து, உன்னிடத்தில் பஞ்சத்தை அதிகரிக்கச்செய்து, ஆகாரக்கோலை முறிப்பேன்.—அதினால் இதுவே உன்னைச்சூழ்ந்திருக்கிற சாதியாருக்குள் அவமானமும், நிர்தையும், எச்சரிப்பும், பிரமிப்பு முண்டாவதற்கேதுவாகும்: யெகோவாவாகிய நானே இவ்வாக்கைச் சொன்னேன்.—பஞ்சத்தை யுந்துஷ்டயிருக்க னாயும் நான் உங்கன்மேல் வருவிக்க அவைகள் உன்னைப்புத்திரவீனமாக்கும்; கொள்ளைநோயும் இரத்தத்தைச்சிந்துதலும் உன் வழியாய்ச்செல்லும்; நான் கட்கத்தை உன்மேல் வருவிப்பேன். யெகோவாவாகிய நான் இவ்வாக்கைச் சொன்னேனென்கிரூர்.

௬. அதிகாரம்.

௧. தேவபூசையினிமித்தம் இலரவேலுக்குத்தண்டனைவருமென்று தெரிவித்தல்: **அ.** எஞ்சியசனங்களிற்சிலர் ஆசீர்வதிக்கப்படல்: **யக.** தண்டனையினிமித்தத்துகிக்கும்படி எவல். பின்னும் யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, நீ இலரவேலருடைய மலைகளுக்கு எதிர்புக்கமாகி, அவைகளுக்குவிரோ

தமாய்த்தீர்க்கதரிசனஞ்சொல்லு.—இலரவேலின் மலைகளே, ஆண்டவராகிய யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள்; ஆண்டவராகிய யெகோவா மலைகளையும், குன்றுகளையும், நதிகளையும், தாழ்ந்தபூமிகளையும் நோக்கி, கேளுங்கள், நான், நானே உங்கன்மேல் கட்கத்தைவருவித்து, உங்கள் உயர்ந்தஸ்தானங்களை நாசப்படுத்துவேன்.—உங்கள் வேதிகைகள் பாழாகும், உங்கள் சூரியவிக்கிரகங்கள் தகர்க்கப்படும்: உங்களில் கொலையுண்டவர்களை உங்கள் விக்கிரகங்களுக்கு முன்னே விழப்பண்ணுவேன்.—இலரவேல் சந்தியாரின் பிரேதங்களை அவர்கள் விக்கிரகங்களுக்கு முன் வைப்பேன்; உங்கள் எலும்புகளை உங்கள் வேதிகைகளின் சுற்றிலுஞ் சிதறப்பண்ணுவேன். உங்கள் வேதிகைகள் நிருமூலமாய்ப்பாழாவதற்கும்,—உங்கள் விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டு ஒழிவதற்கும், உங்கள் சூரிய விக்கிரகங்கள் சேதிக்கப்படுவதற்கும், உங்கள் கிரியைகள் ஒழிந்துபோவதற்கும், உங்கள் சகல வாசஸ்தானங்களிலும் உங்கள் நகரங்கள் பாழாகும், உயர்ந்தஸ்தானங்கள் வெறுமையாகும்.—கொலை செய்யப்பட்டவர்கள் உங்கள் மத்தியிலே விழு வார்கள், இதனால் நான் யெகோவாவென்று நீங்கள் அறிந்துகொள்ளலாமென்பதைச் சொல்லச் சொல்லிற்று.

நீங்கள் அந்நியதேசங்களில் சிதறும்படிருக்கும் பொழுது, அந்நியதேசத்தாரிடத்தில் உங்களிற் சிலரைக் கட்கத்திற்குத்தப்புவித்து மீதியாகவிடுவேன்.—என்னைவிட்டுப்புறப்பட்ட தங்கன்சோ ரமார்க்கமான இருதயத்தையும், தங்கன் விக்கிரகங்களிலே தாங்களவைத்த சோரமார்க்கமான கண்களையும் நான் அடங்கப்பண்ணும்பொழுது உங்களுக்குள்ளே தப்பிப்போனவர்கள், தாங்கள் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்ட அந்நியதேசத்தாருக்குள் என்னைநினைந்து, தங்களுடைய எல்லா அரோசியமான செய்கைகளிலுந் தாங்கள் ஔசய்த தீமையினிமித்தந் தங்களுடையே வெறுப்பார்கள்.—நானே யெகோவாவென்றும், அவர்களுக்குத் தீமையை நேரிடப்பண்ணுவேனென்பதாக நான் சொல்லுவார்க்கு வீணாகாதென்றும் அறிந்துகொள்வார்கள்.

ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்கைச்சொன்னார்; நீ உன் கையினால் அடித்து, உன் காலால்தட்டி, இலரவேல் வமிசுத்தார் செய்த அரோசியமான எல்லாத்தீமைகளினிமித்தமும் ஐயோவென்று சந்தமிடு; அவர்கள் கட்கத்தினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் விழுவார்கள்.—தூரத்திலுள்ளவன் கொள்ளைநோயி லெல்லாவான்; சமீபத்திலுள்ளவன் கட்கத்தினாலே விழுவான்; மீந்திருந்துவளைக்கப்பட்டவன்

(யக) உ.நாளா.௩௬.யச. (யஉ) எரே.யடு.உ. எரே.க.யக.லேவி.உக.௩௬. (யக) புல.ச.யக. உபா.௩௨.௩௬. ஏசா.௧. உச. அதி.௩.யக. (யச) லேவி.உக.௩௬.௩௨. நிகி.உ.யஎ. (யடு) உபா.௩௨.உக.உச. லேவி.உக.உச. (யக) உபா. உஅ.௩௬. க.இரா.௩.௭. சங்.௭௬.௪. எரே.உச.க.புல.உ.யடு. (யஎ) லேவி.உக.உஉ.உபா.௩௨.உச.—(க. அதி. ௩) லேவி.உக.௩௦.(ச)வச.ச.லேவி.உக.௩௦. (அ) எரே.௪.௨.அ. (க)சங்.௭.அ.ச.ய.ஏசா.௭.யக. எண்.யடு.௩௬. லேவி. உக.௩௬. யோபு.௪.உச.

பஞ்சத்தினால் இறப்பான்: இவ்வீதமாய் நான் அவர்கள்மேல் என்கோபத்தைப் பலிக்கச் செய் யுக வேன்.—அவர்கள் தங்கள்சகல விக்கிரகங்களுக்குள் சுகந்ததுபங்காட்டினும், ஸ்தானங்களாகிய சகல உயர்ந்தமலைகளிலும், மலைகளின் உச்சிகளெல்லாவற்றிலும், பசுமையான விருட்சங்கள் ஒவ்வொன்றின்மீடும், இலைசெறிந்த ஒவ்வொரு வலாவிருட்சங்களின்மீடும் இருக்கிற அவர்களுடைய வேதிகைகளுக்குச்சுற்றிலும், அவர்களுடையவிக்கிரகங்களுக்குள் அவர்களில்கொலை செய்யப்பட்டசனங்க்கிடக்கும்பொழுது, நான் யெகோவாவென்று அறிந்துகொள்வாரென்கொள்கிறார்.—நான்என்கையைஅவர்கள்மேல் ஒங்கி, அவர்களுடைய சகல வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தைப்பாழாக்கி, அதைத் திப்பலாத்தைச்சேர்ந்த வணத்தைப்பார்க்கிலும் அதிகவெறுமையாக்கும்பொழுது, நான் யெகோவாவென்று அவர்கள் அறிந்துகொள்வாரென்கொள்கின்றேன்.

எ. அதிகாரம்.

க. இலரவேலர்நாசமடைவார்கொன்று தீர்க்கதரிசனஞ்சொல்லல்: யுக. எஞ்சுஞ்சனங்களின் துக்கத்தையும் ஆபத்தையும்வருணித்தல். பின்னும் யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, ஆண்டவராகிய யெகோவா இலரவேலரின்தேசத்தைக்குறித்து இவ்வாக்கைச் சொல்லுகிறார்; முடிவுவந்து விட்டது, தேசத்தின்நான்குமுனைகளின்மேலும் முடிவுவந்துவிட்டது.—தேசமே, உன்முடிவுவந்துவிட்டது, நான் உன்மேல் என்கோபத்தை வருவிப்பேன், உன்நெறிகளின்படி உன்னவிசாரிப்பேன், உன்சமஸ்தஅரோசியமான கிரியைகளுக்கும் பலனளிப்பேன்.—நான் உன்மேல்கண்ணோட்டம்வையேன், நான்இரங்கேன்: உன் நெறிகளுக்கும், உன்மத்தியிலிருக்கிற அரோசியமானகிரியைகளுக்கும்மேல்கஉணக்குப்பலனளிப்பேன்: அதினால்நானே யெகோவாவென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.—தீங்கு, பாருங்கள், தீங்கேவந்ததென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—முடிவுவந்தது, முடிவுவந்தது: அது உன்னைஎதிர்பார்த்திருக்கின்றது; பார், வந்துவிட்டது.—தேசத்தில் வசிப்பவனே, விடியற்காலம் உன்மேல்வந்தது: அந்தச் சமயம் வந்துவிட்டது, மலையிலுள்ள ஆணந்தத்தின் எதிரொலியல்ல, கலகத்தின்நாசேசமீப்த்துவந்தது.— இப்பொழுது நான் உன்மேல் என்கோபத்தைவிரைவிற்சொரிவேன், என்கோபத்தைப்பலிக்கப்பண்ணுவேன்: உன்நெறிகளின்படி நான் உன்னைவிசாரிப்பேன், உன் சகலஅரோசியமான கிரியைகளினிமித்தமும்நான்உணக்குப்பலனளிப்பேன்.—நான் கண்ணோட்டம்வையேன், நான்

இரங்கேன்: உன்நெறிகளுக்கும், உன்மத்தியிலிருக்கிற உன்அரோசியமானகிரியைகளுக்கூந்தக்கதாக உணக்குப்பலனளிப்பேன்; அதினால்உன்னை அடிப்பவராகியநானே யெகோவாவென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.—தினத்தைப்பாருங்கள், பாருங்கள் அதுவந்துவிட்டது: விடியற்காலமாயிற்று; கோல்பூத்தது, அகங்காரத்தாளிர்த்தது.—கொடுமை பாவக்கோலாக எழும்பியது: அவர்களுடைய சனசமுதாயத்திலும், அவர்களுடையகலக்காரர்களிலும் ஒருவரும் மீந்திருக்க மாட்டார்: அவர்கள்நிமித்தம் புலம்புவதாயில்லை.—அந்தச்சமயம்வருகின்றது, அந்தத்தினஞ்சமீப்த்துவருகின்றது: கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பார்களாக: அதின் திரள் முழுவதின்மேலும் மூளுங்கோபம்வந்தது.—விற்கிறவன் சீவனுள்ளோரிடத்தில் தங்கினாலும் விற்கப்பட்டபொருளினிடத்தில் திரும்பான்: தீர்க்கதரிசனம்முழுக்கூட்டத்திற்கும்விரோதமாயிருக்கின்றது; அதுவிருதாவாகாது, பாவத்தில் நான்விடுகிறவனெவனுந்தனை ஸ்திரப்படுத்த முடியாது.—எல்லாரையும் ஆயத்தப்படுத்திவந்தற்கு அவர்கள்எக்காளம்உண்கினாலும் ஒருவரும் யுத்தத்திற்குப்போவதில்லை: அவர்களுடைய சகல கூட்டத்தின்மேலும் என்கோபம்நிலைநிற்கின்றது.— வெளியேகட்கமும், உள்ளே கொள்ளைநோயும் யெகோவாபஞ்சமுமுண்டு: வயல் வெளியிலிருக்கிறவன் கட்கத்தினாற்சாவான்; நகரத்திலிருக்கிறவனைப்பஞ்சமுங்கொள்ளைநோயும்பட்டிக்கும்.

தப்புக்கிறதற்கு இருக்கிறவர்கள்யாவருந்தப்பி, யுகமலைகளின்மேல்சூங்கி, தங்கள் தங்கள் அக்கிரமத்தினிமித்தம் தாழ்ந்த பூமிகளிலுள்ள புறக்கணைப்போலப் புலம்புவார்கள்.—எல்லாக்கைகளை ஒருசுலிக்கும், சகலமுழங்கால்களும் நீராப்போலாகும்.—அவர்கள் இரட்டைத் தரித்துக் கொள்வார்கள், மகாபயத்தினாலே மூடப்படுவார்கள்; எல்லாமுகங்களும் இலச்சையடையும், எல்லாத்தலைகளும் மொட்டையாகும்.—அவர்களுடைய அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருப்பதினால் தங்கள் வெள்ளியை வீதியில்எறிந்துவிடுவார்கள், அவர்கள் பொன் அசுசிப்பொருளாய்எண்ணப்படும்: யெகோவாவின் கோபத்தின்நாளில் அவர்கள்வெள்ளியும், அவர்கள் பொன்னும் அவர்களேவிடுவிப்பதில்லை: அவர்கள் தங்கள் ஆத்துமாவைத் திருத்திப்படுத்துவதாயில்லை, தங்கள்வயிற்றைநிரப்புவதாயில்லை.

அவருடைய சிங்காரத்தின்மகிமையை அகந் உயதைக்கென்றுவைத்து, அதில் அசுசியானசிலைகளையும் அரோசியமான ரூபங்களையும் உண்டாக்கினார்கள்: ஆதலால்நான் அவைகளைஉங்களுக்கு அசுசியான பொருளைப்போலாக்குவேன்.—அந்நி உக

(யுக) எரே.உ.உய. ஒசி.ச.யுக. ஏசா.டு.எ.டு. (யச) ஏசா.டு.உ.டு. எண்.க.க.ச.சு. எரே.ச.அ.உ.உ.—(எ. அதி. உ.) ஆமோ.அ.உ. மத்.உ.ச.க.யுக.யச. (எ) செப்.க.யச.யெ. (யச) எரே.க.எ. எரே.யுக.டு.சு. (யெ) உபா.க.உ.உ.டு. புல. க.உ.ய. (யஎ) ஏசா.யுக. எ. எரே.க.உ.ச. (யஅ) ஏசா.க.உ.ச. எரே.ச.அ.க.எ. ஆமோ.அ.ய. சங்.டு.டு. (யுக) நீதி. ய.ச.ச. செப்.க.யெ. அதி.ச.ச.யெ. (உய) எரே.எ.க.யெ.

யரின்கையிற் கொள்ளப்பொருளாகவும், பூமி யின்துஷ்டசனங்களின்கையிற் குறையாடுங்கிர வியமாகவும் நான் அதை ஒப்பிக்க, அவர்கள் அ உடதை அசுத்தப்படுத்துவார்கள்.—நான் அவர்களுக் குப்பரா முகம் பண்ணுவேன், அதினால் என்மறை வான ஸ்தானத்தை அசுத்தப்படுத்துவார்கள்: பறிகாரர் அதிற் பிரவேசித்து அதை அசுத்தப்படு துவார்கள்.

உக சங்கிலியைச் செய்யுங்கள்: தேசம் நியாயத்திற் புக்கேதுவான இரத்தப்பழிக்கேற்ற பாவங்களி னால் நிறைந்திருக்கின்றது, நகரங்கொடுமையினு உச லேகிரப்பட்டது.—ஆதலால் நான் அந்நியதுஷ்ட சனங்களைக்கொண்டுவருவேன், அவர்கள் இ வர்களுடைய வீடுகளைச் சுதந்தரித்துக்கொள்ளு வார்கள்: நான் பெலவான்களின் ஆடம்பரத்தை ஒழியப்பண்ணுவேன்; அவர்களுடைய பரிசுத் உடுதல்தானங்கள் அசுரியாக்கப்படும்.—சேதம்வரும்; அவர்கள் சமாதானத்தைத் தேடுவார்கள், அதில் உக லை.—ஆபத்தின்மேல் ஆபத்துநேரிடும், தூர்ச்செய் தியின்மேல் தூர்ச்செய்திவரும்; அக்காலத்தில் அவர்கள் தீர்க்கதரிசியிடத்தில் தரிசனத்தைத் தேடு வார்கள்; ஆசாரியனிடத்திலேவோ, முதியோ உள ரிடத்தில் ஆலோசனையும் ஒழிந்துபோகும்.—இ ராசாபுலம்புவான், பிரபுகள் திகைப்பைத்தரிப் பார்கள், தேசத்துச்சனங்களின்கைகள் நடுநடுங் கும்: நான் அவர்களுடைய நெறிகளுக்குத்தக்க தாக அவர்களுக்குச்செய்வேன், அவர்களுக்குத் தருமானபடி நியாயத்திற் புச்செய்வேன்; அதி னால் நானே யெகோவா வென்று அவர்கள் அறிந்துகொள்வார்களென்பதைச் சொல்லிற்று.

அ. அதிகாரம்.

க. எசேக்கியேல் யெருஷலேமில் தரிசனம்பெ ரல்: ஓ. விக்கிரகதரிசனம்: எ. விக்கிரகாலயத ரிசனம்: ஐ. தம்முறைப்பூசுக்கும் ஸ்திரிகளைத் தரிசித்தல்: ஐ. சூரியபூசை செய்பவர்களைத் தரிசித்தல்: ஐ. தேவபூசையினியித்தம் யெ கோவா கோபித்தல்.

ஆறும்வருஷம் ஆறும் மாதம் ஐந்தாந்தினத் தில் நான் என்வீட்டிலிருந்தபொழுதும், யூதா வின்முதியோர் எனக்கு முன்பாக உட்காந்திருந் தபொழுதும் ஆண்டவராகிய யெகோவா வின் கை என்மேல் அமர்ந்தது.—அப்பொழுது நான் பார்த்திருக்கையில் அரைக்குகீழாக அக்கி னியையும், அரைக்குமேலாக அம்பர்நிறமானபி ரகாசத்தையும் போன்ற அக்கினியமான ஒருரு பத்தைக்கண்டேன்.—அவர் ஒருகையின்சாயலை நீட்டி என் தலையிறைப்பிக்க, ஆவியூமிக்கும் வானத்திற்குமிடையே என்னைத்துக்கி, தேவத ரிசனத்திலே யெருஷலேமில் எரிச்சலை உண் டாக்கும் எரிச்சலின்கிரகத்திற்கும் ஸ்தானத் தில், வடதிசைக்கெதிரான உள் வாசலினிடத்

தில் என்னைக்கொண்டபொயிற்று.—நான் முன் ச சமபூமியிற்கண்ட தரிசனத்தின்பிரகாரம் இலர வேலின் தேவனுடைய மகிமைப்பிரகாசத் தை அங்கேயுங்கண்டேன்.

அப்பொழுது அவர் என்னைநோக்கி, மனுபுத் திரனே, உன்கண்களை வடதிசைக்கு ஏறிட்டுப் பாரென்று சொல்ல, நான் என் கண்களை வடதி சைக்கு ஏறிட்டு, வேதிகைவாசலின் பிரவேச ஸ்தானத்தில் எரிச்சலையுண்டாக்கும் அந்தவிக்கி ரகத்தைக்கண்டேன்.—பின்னும் அவர் என்னை ன் நோக்கி, மனுபுத்திரனே, நான் பரிசுத்தஸ்தானத் தினின்றும் நீங்குகிறதற்கு இலரவேல்வமிசத்தார் செய்துவருகிற மகாஅரோசியமானவைகளைக் கண்டாயா; திரும்பு, இன்னும் அதிகஅரோசிய மான கிரியைகளைக் காண்பாயென்று சொல்லி, என்னைப்பிராகாரத்தின்வாசலிலே கொண்டு எ போனார்; நான் பார்த்திருக்கச் சுவரிலே துவா ரத்தைக்கண்டேன்.—அப்பொழுது அவர் என் னைநோக்கி, மனுபுத்திரனே, நீ சுவரைத் துளை யென்றார்: நான் சுவரைத் துளைத்தபின்பு ஒரு கதவைக்கண்டேன்.—அவர் என்னுடனே, நீ க உள்ளேபோய், அவர்கள் இங்கேசெய்துவருகிற அரோசியமானவைகளைப் பாரென்று சொல்ல, —நான் உள்ளேபோய்ப்பார்த்தபொழுது, சுவரின் டி மேல் நாறுபுறத்திலுஞ் சித்திரிக்கப்பட்ட சகல விதஊர்வனவற்றையும், அரோசியமானிருகக் களையும், இலரவேல்வமிசத்தாரின் சகலவிக்கிர கங்களையும் கண்டேன்.—அவைகளின்முன்னில வக ரவேல்வமிசத்தமுதியோரில் எழுபதுபேரும், அவர்களுக்குள்ளேஷாபானுடையபுத்திரனாகிய சனியாவுர் தங்கள் தங்கள் கைகளைத் தங்கள் தங் கள் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு நிற்கக் கண்டேன்; மேகபடலத்தைப்போலத்தூபம் எ ழும்பிற்று.—அப்பொழுது அவர் என்னைநோக்கி, டி மனுபுத்திரனே, இலரவேல்வமிசத்தமுதியோர் அந்தகாரத்திலே தங்கள் தங்கள் விக்கிரகாலயக் களில் செய்துவருகிறதை நீ கண்டாயா; யெகோவா நம்மைப்பாரார்; யெகோவா பூமியைவிட் டிவிட்டாரென்று சொல்லுகிறார்களேயென்றார். பின்னும் அவர் என்னிடத்தில், இதிலும் அவர்கள் செய்துவருகிற அதிகஅரோசியமானவை களைத்திரும்பவும் காண்பாயென்று சொல்லி, —யெகோவாவுடைய ஆலயத்தின் வடக்கு டி வாசலில் என்னைக்கொண்டபொனார்; அங்கே தம்முறைக்குறித்து அழுதுகொண்டிருந்த ஸ்திரி கள் இருக்கக்கண்டேன்.

அப்பொழுது அவர் என்னிடத்தில், மனுபுத் திரனே, இதைக்கண்டாயா; இன்னுந் திரும்பு, இதிலும் பெரிய அரோசியமானவைகளைக் காண் பாயென்று சொல்லி, —என்னை யெகோவா டி வின் ஆலயத்தின் உட்பிராகாரத்தில்கொண்டு

(உக) உ. இரா. உக. ஐ. க. (உச) உ. பா. கூ. உக. எ. ரே. ச. உ. ய. ச. வ. எ. ச. க. புல. உ. க.—(அ. அதிக. க.) அதி. ய. ச. க. அதி. க. க. (உ) அதி. க. உக. உ. எ. அதி. க. ச. (க) தாளி. ஓ. ஓ. அதி. க. ய. ச. அதி. ச. ய. உ. எ. ரே. கூ. உ. ச. உ. பா. கூ. உ. க. உ. ச. (ச) அதி. உ. உ. க. (ய) அதி. க. க. (ய) யோவே. உ. ய. எ. அதி. ய. க. க. எ. ரே. உ. உ. எ. உ. பா. ச. ஐ. க. உ. இரா. உ. க. ஓ. ய. ச. யோபு. கூ. உ. ச. எ. ரே. ச. ச. ய. எ.

போனார், யெகோவாவுடைய ஆலயத்தின் வாசலிலே மண்டபத்திற்கும் வேதிகைக்கும் இடையில், ஏறக்குறைய இருபத்தைந்துபேர் யெகோவாவின் ஆலயத்திற்குப் புறங்காட்டிக் கீழ்த்திசைக்கு எதிர்புறமாகி, கீழ்க்குத்திசையிலுள்ள சூரியனுக்குப் பூசைசெய்யக்கண்டேன்.

அப்பொழுது அவர் என்னிடத்தில், மனுபுத்திரனே, இதைக் கண்டாயா, இங்கே யூதாவமிசத்தார் இந்த அரோசியமானவைகளைச் செய்வது அற்பமா; அவர்கள் தங்கள் கொடுமையினால் தேசத்தை நிரப்புகிறார்கள், திரும்பத் திரும்ப என்னைக்கோபப்படுத்துகிறார்கள்: பார், அவர்கள் கிளைவைத் தங்கள் நாசிக்கக் கிட்டப்பிடிக்கிறார்கள்.—ஆதலால் நான் மூளுங்கோபத்தைவெளிப்படுத்துவேன்: நான் கண்டோட்டம் வையேன், நான் இரங்கேன்: என்செலிக்கேறும்படி அவர்கள் ஒலமிட்டாலும் நான் அவர்களுக்குச் செலிக்கொடெனென்றார்.

கூ. அதிகாரம்.

க. எஞ்சினவர்களின் சிலர் இரட்சிப்புப் பெறல்:

இ. மற்றினவரும் பாவத்தினியித்தம் அழிதல்.
நீகரத்தை விசாரிக்கிற அகிபதிகளே, உங்களுங்கள் கொலைக்கருவிகளைப் பிடித்துக்கொண்டு சமீபித்து வாருங்களென்று அவரிட்ட மகாசத்தம் என் செலிக்கேறிற்று.—அப்பொழுது வடதிசையிலுள்ள உயர்ந்த வாசலினின்றும் தங்கள் தங்கள் கொலைக்கருவிகளைத் தங்கள் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டு ஆறபேர் வருவதைக் கண்டேன்; அவர்களில் ஒருவன் சணல் தூலால் செய்யப்பட்ட வெள்ளங்கியைத்தரித்து, அரையில் இலேககனுடைய மைக்கூட்டை வைத்திருந்தான்: அவர்கள் பிரவேசித்துப்பித்தனைவேதிகையினருகே நின்றார்கள்.—இஸரவேலின் தேவனுடைய மகிமைப்பிரகாசம் தானிருந்தகெரூபியினின்றும் ஏழுந்து, ஆலயத்தின் வாசற்படியிற்சென்றது. பின்பு யெகோவா சணல்தூலாற்செய்யப்பட்ட வெள்ளங்கியைத் தரித்து, தன் அரையில் இலேககனுடைய மைக்கூட்டை வைத்திருந்தவனைக் கூப்பிட்டு, அவனை நோக்கி,—நீ யெருஷலேம் நகரமெங்கும் போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அரோசியமானவைகளினியித்தமும்பெருமூச்சுவிட்டு அழுகிறமனிதர்களுடைய நெற்றியிலே குறியிடென்றார்.

பின்பு அவர் மற்றவர்களை நோக்கி, நீங்கள் நகரமெங்கும் இவனுக்குப் பின்னாகப் போய் வெட்டுங்கள்: நீங்கள் கண்டோட்டம்வைக்கவும் இரங்கவும்வேண்டாம்.—விருத்தரையும், வாலிபரையும், கன்னியரையும், பாலகரையும், ஸ்திரிகளையுஞ் சங்காரம்பண்ணுங்கள்: அடையாளமிடப்பட்ட ஒருவரிடத்திலும்போகா

திரும்புகள்; என்பரிசுத்தஸ்தானத்திலே தொடங்குவீர்களாகவென்றுஎன்செலிக்கேறத்தக்கதாகச் சொன்னார். அப்பொழுது அவர்கள் ஆலயத்திற்குமுன்னிருந்த முதியோரிடத்திலே தொடங்கினார்கள்.—அவர் அவர்களைநோக்கி, நீங்கள் ஆலயத்தை அசுத்தப்படுத்துங்கள், கொலைசெய்யப்பட்டவர்களால் பிராகாரங்களை நிரப்புகள்: பின்புமுறப்பட்டுப்போங்களென்றுசொல்ல, அவர்கள்நகரத்திற்குப்புறப்பட்டுப்போய்க்கொலை செய்தார்கள்.

அவர்கள் கொலைசெய்யும்பொழுதுநான்மீந்திருந்து, முகங்குப்புறவியூந்து, ஆ, ஆண்டவராயின யெகோவாவே, நீர் யெருஷலேயின்மேல் உமது உக்கிரத்தைச்சொரிந்து, இஸரவேலில்மீந்த யாவரையும் அழிப்பீராவென்று உரத்தசத்தமிட்டுச் சொன்னேன்.—அப்பொழுது அவர் என்னுடனே, இஸரவேலும் யூதாவாகிய வமிசத்தாருடையபாவம் மிகவும்பெரிது, தேசம் இரத்தத்தினாலே நிறைந்தது, நகரம் மாறுபாட்டினாலேநிரப்பப்பட்டிருக்கின்றது: யெகோவா பூமியை நீங்கிவிட்டார், யெகோவா பார்க்க மாட்டாரென்று சொல்லுகிறார்கள்.—ஆதலால் அவர்கள்மேல் நான்கண்டோட்டம்வையேன், நான் இரங்கேன், அவர்களுடையதீயின்மேல் அவர்களுடையநெறிக்கேற்ற பலனை அளிப்பேனென்றார்.—பின்பு சணல்தூலால் செய்யப்பட்ட வெள்ளங்கியையும் அரையில் மைக்கூட்டையுந் தரித்தவன்வந்து, நீர் எனக்குக்கட்டளையிட்டபடியே செய்தேனென்றுசொல்லிக் காரியத்தைத்தெரிவித்தான்.

டி. அதிகாரம்.

க. அக்கினித்தழல்கள் நகரத்திலே வீசப்பட்டதரிசனம்: அ. கெரூபியின்தரிசனம்.
பின்புநான்பார்த்திருக்கையில், கெரூபிகளுடையதீயின்மேலுள்ள ஆகாயமண்டலத்தில், நீலரத்தினின்போன்ற ஒருநிக்காசண்டின் சாயலானரூபம்தோன்றக்கண்டேன்.—பின்பு அவர் சணல் உடையைத்தரித்தவனோடேபேசி, அவனை நோக்கி, நீ கெரூபியின் கீழிருக்கிற சக்கரங்களுக்கு நடுவாகப்போய், கெரூபிகளின் நடுவிலிருந்து உன்கைநிறைய அக்கினித்தழல்களை எடுத்து, நகரத்தின்மேல் இறையென்றார். அப்படியே நான்காண அவன்போனான்.—அந்தப்புருஷன் உள்ளேபோனபொழுது, கெரூபிகள் ஆலயத்தின் வலப்புறத்தில் நின்றன; உட்பிராகாரம்மேசத்தினால் நிறைந்தது.—அந்தச்சமயத்தில் யெகோவாவின் மகிமை கெரூபியின்மேலின்ற ஆலயத்தின்வாசற்படியின்மேலேறிற்று; ஆலயம்மேகத்தினாலே நிறைந்தது, யெகோவாவின் மகிமைப்பிரகாசம் பிராகாரம் எங்கும் வியாபித்

(ய) நீதி.க.உ.அ. ஏசா.க.யெ. எரே.யெ.யெ. மீகா.கூ.ச.சக.எ.யெ.கூ.—(க. அதி. உ.) லேவி.யெ.ச. அதி.யெ.உ.க.எ. வெளி.யெ.கூ. (க) அதி.கூ.உ.க. (ச) யாத்.யெ.எ.வெளி.எ.கூ.சங்.யெ.கூ.இகூ.கூ. எரே.யெ.யெ.உ.கொரி.யெ.உ.உ.உ. உபேதுரு.உ.அ. (ச) உ.நாளா.கூ.யெ.வெளி.கூ.ச.எரே.உ.கூ.உ.கூ.உ.பேதுரு.ச.யெ.அதி.அ.யெ.யெ.யெ. (அ) எண். யெ.கூ. யோச.எ.கூ. (க) உ.இரா.உ.ச.யெ.சங்.யெ.யெ. ஏசா.உ.கூ.யெ. (ய) அதி.யெ.உ.உ.கூ.—(யெ. அதி. க.) அதி.க.உ.உ. உ.கூ. (உ) அதி.கூ.உ.கூ. அதி.க.யெ.கூ. வெளி.அ.கூ. (ச) வச.யெ.அதி.க.உ.அ. அதி.கூ.கூ.இரா.அ.யெ.யெ.அதி.சகூ.கூ.

திருந்தது.—கெருபிகளுடைய சிறகுகளின் சத்தம் சருவவல்லமையுள்ள தேவனுடைய வாக்கின் சத்தம்போல் வெளிப்பிராகாரம்வரைக்குங்கேட்கப்பட்டது.—சணல் அங்கியைத்தரித்த புருஷனிடத்தில், கெருபிகளுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினி எடுக்கவேண்டுமென்று அவர்கட்டையிட்டபொழுது, இவன் உள்ளே போய், சக்கரங்களினருகே நின்றான்.—ஒருகெருபி, கெருபிகளின் நடுவிலிருந்த ஒருகையை நீட்டி, கெருபிகளின் நடுவிலுள்ள அக்கினியில் கொளுசுமெடுத்து, சணல்ங்கியைத் தரித்தவனுடையகையிலிட, இவன் அதை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான்.

கெருபிகளுடைய சிறகுகளின்கீழ் மனுஷனுடைய ஒருகையின்சாயல் தோன்றிற்று.—நான் பார்த்தபொழுது ஒருகெருபியினருகே ஒருசக்கரமும், வேறொருகெருபியினருகே வேறொருசக்கரமுமாக இவ்வீதமாகச் கெருபிகளினருகே நாலுசக்கரங்களிருக்கக்கண்டேன்: சக்கரங்களின் தோற்றம் தர்ஜிஷரத்தின வரணம்போலிருந்தது.—சக்கரத்திற்குள்ளேசக்கரம் இருக்கிறதுபோல நாலும் ஒரேசாயலாகத் தோன்றின.—அவைகள் செல்லும்பொழுது தங்கள் நாலுபக்கங்களிலுஞ் செல்லும்; அவைகள் செல்லும்பொழுது திரும்பாமல் தலைநோக்கும் வ்தானத்திற்கேபின்னாகச் சென்றன; அவைகள் சாயவில்லை.—அவைகளின் முதுகுகளும், அவைகளின்கைகளும், அவைகளின் சிறகுகளுமாகிய சருவாங்கங்களுக்குச் சக்கரங்களும், அந்தகாலின் சக்கரவலையங்களின் சுற்றிலும் நிறையக்கண்களையிருந்தன.—சக்கரங்களைச் சுற்றி ஒருவன் சக்கரமேயென்று அழைக்கக்கேட்டேன்.—ஒவ்வொன்றுக்கும் நநாலு முகங்களிருந்தன: முதல்முகம் கெருபியின்முகம், இரண்டாம் முகம் மனுஷனின் முகம், மூன்றாம் முகம் சிங்கத்தின்முகம், நாலாம் முகம் கழுதின்முகம்.—கெருபிகள் எழும்பின. இவ்வீதப்பிராணியை நான் கேபார்நதி ஓரத்திலே கண்டேன்.—கெருபிகள் சென்றபொழுது சக்கரங்களும் அவைகளினருகேசென்றன: பூமியினின்று எழுந்திருக்கும்படி கெருபிகள் தங்கள் சிறகுகளைவிரித்தபொழுது சக்கரங்கள் அவைகளினருகினின்று விலகிப்போகவில்லை.—அவை நின்றபொழுது இவையும் நின்றன; அவை எழுந்தபொழுது இவையும் எழுந்தன: பிராணிகளின் ஆவி அவைகளிலிருந்தது.—பின்பு யெகோவாவின் மகிமை வீட்டின் வாசற்படியை நீங்கிக் கெருபிகளின்மேலாய்நின்றது.—நான் காண்கையில்கெருபிகள் தங்கள் சிறகுகளை விரித்துக்கொண்டு பூமியினின்று எழுந்தன: அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளினருகே இருந்தன, யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்குவாசலிற் போய்ப்பிரவேசஸ்தானத்திலிறிக், இஸரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் தங்கிற்று.—நான் முன்கேபார்நதி ஓரத்தில் இஸரவேலின் தேவனுக்குக் கீழே இவ்வீதப்பிராணியைக்கண்டேன்; அதினிலவைகள் கெருபிகளென்றறிந்தேன்.—அவைகளில் ஒவ்வொன்றுக்கு நநாலுசக்கரமும், ஒவ்வொன்றுக்கு நநாலுசிறகும், சிறகுகளின் கீழ் மனுஷருடையகையின்சாயலும் இருந்தன.—அவைகளுடையமுகங்களின் சாயல் உகேபார்நதியோரத்திலே நான்கண்டமுகங்களைப்போலிருந்தன, இவைகளே அவைகள்: அவைகள் சாயாமல் ஒவ்வொன்றும் நேராய்ச்சென்றன.

யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்குவாசலிலேகொண்டபொயிற்று: அந்தவாசற் பிரவேசஸ்தானத்தில் இருப்பதைத் துபேரிருக்கக்கண்டேன்; அவர்களுக்குள் சணங்களின் பிரபுகளாகிய அருகின்புத்திரனை யசனியாவும், பியாவின் புத்திரனை பெலத்தியாவுமிருந்தார்கள்.—அப்பொழுது அவர் என்னைநோக்கி, மனுபுத்திரனே, இவர்கள் இந்தநகரத்திலே தூர்க்கிளியையாகையோசிக்கிறவர்களும், தூராலோசனை சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.—இவர்கள், இன்னுஞ்சமீபிக்கவில்லை; நாம்வீடுகளைக்கட்டுவோம் வாருங்கள்: இதுவே பாணை, நாமோ மாமிசமென்கிறார்கள்.

யக. அதிகாரம்.

அதிபதிகளின்துணிகரத்தைத் தெரிவித்தல்: ச. அவர்களுடைய தண்டனையை வெளிப்படுத்தல்: யக. எசேக்கியேல் புலம்பல்: யஎ. யெகோவா வாக்குத்தந்தஞ்செய்தல்: உஉ. கெருபிகள் புறப்படல், எசேக்கியேல் சிறைப்பட்டோரிடத்தில் திரும்பல்.

பின்பு ஆவி என்னை உயர்த்தி, யெகோவாவுடைய ஆலயத்தின்கிழக்குவாசலிலேகொண்டபொயிற்று: அந்தவாசற் பிரவேசஸ்தானத்தில் இருப்பதைத் துபேரிருக்கக்கண்டேன்; அவர்களுக்குள் சணங்களின் பிரபுகளாகிய அருகின்புத்திரனை யசனியாவும், பியாவின் புத்திரனை பெலத்தியாவுமிருந்தார்கள்.—அப்பொழுது அவர் என்னைநோக்கி, மனுபுத்திரனே, இவர்கள் இந்தநகரத்திலே தூர்க்கிளியையாகையோசிக்கிறவர்களும், தூராலோசனை சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள்.—இவர்கள், இன்னுஞ்சமீபிக்கவில்லை; நாம்வீடுகளைக்கட்டுவோம் வாருங்கள்: இதுவே பாணை, நாமோ மாமிசமென்கிறார்கள்.

ஆதலால் அவர்களுக்கு விரோதமாய்த்தீர்க்கதரிசனஞ்சொல்லு, மனுபுத்திரனே, தீர்க்கதரிசனஞ்சொல்லென்றார்.—அப்பொழுது யெகோவாவின் ஆவி என்மேல்அமர, அவர் என்னைநோக்கி, நீ அவர்களிடத்தில், இஸரவேல்வமிசத்தாரே, நீங்கள் இப்படியே சொல்லிவருகிறீர்கள்: உங்கள் மனதில்தோன்றுவதெதுவோ அது எனக்குத்தொரியும்.—இந்தநகரத்திலே நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள், கொலையுண்டவர்களால்வீதிகளை நிறைத்தீர்களென்று யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லென்றார்.—ஆதலால் ஆண்டவராகிய யெகோவா, இந்தநகரமே கொப்பரை, உங்களாட்கொலைசெய்து, இதின்மேலே வைக்கப்பட்டவர்களே மாமிசம்: உங்களையோ இதின்மத்தியிலிருந்து கொண்டுவருவேனென்கிறார்.—நீங்கள் கட்டத்துக்குப்பயப்ப

(இ) அதி.க.உச. சங்.உக.கூ. (அ) அதி.க.அ. (க) அதி.க.யெடு,யக. (யக) அதி.க.யஎ. (யஉ) அதி.க.யஅ. அதி.க.க.ய. (யடு) அதி.க.டு. (யசு) அதி.க.யக. (யஎ) அதி.க.யஉ,உய,உக. (யஅ) வச.ச. ஒசி.க.யஉ. (யக) அதி.யக.உஉ. (உய) அதி.க.க.உஉ. (உச) அதி.க.க.அ. வச.யச. (உஉ) அதி.க.ய.யஉ.—(யக) அதி.க. அதி.க.ய.உய. வச.உச. அதி.ய.யக. அதி.அ.யக. (க) அதி.யஉ,உஉ,உஎ. உ.பேதுரு.க.ச. அதி.உச.கூ. (டு) அதி.உஉ. (சு) அதி.உஉ. (எ) மீகா.கூ.கூ.

புகெளிர்கள்; கட்டகத்தையே உங்கள்மேல்வருவிப்
 ௧ பேன்.—நான் உங்களை இதின்மத்தியிலிருந்து பு
 மப்படுத்தி, அந்நியரின்கையில் ஒப்பித்து, உங்
 ௨ களைத்தண்டிப்பேன்.—நீங்கள் கட்டகத்தினால் வி
 முவீர்கள்; நான் இலரவேலின் எல்லையில் உங்க
 ளுக்குள்ளே நியாயங்களைச் செலுத்துவேன்; நான்
 ௩ யெகோவாவென்று நீங்கள் அறிந்துகொள்
 ௪ வீர்கள்.—இந்த நகரம் உங்களுக்குக்கொப்ப
 ரையாயிராது, நீங்கள் இதின்மத்தியிலுள்ள மா
 மிசமாயிருக்கமாட்டீர்கள்; இலரவேலின் எல்லையிலே
 ௫ நான் உங்களுக்கு நியாயத்தீர்ப்புச்செய்
 ௬ வேன்.—நானே யெகோவாவென்று அறிந்து
 ௭ கொள்வீர்கள்: நீங்கள் என் விதிப்பிரமாணங்க
 ளின்படி நடவாமலும், எங்கட்டளைகளைக்காத்த
 ௮ துக்கொள்ளாமலும் உங்களைச் சூழ்ந்திருக்கிற அந்
 ௯ நிய தேசத்தாருடைய முறைமைகளுக்கேற்ற நட
 ௧௦ ந்துவந்தீர்களென்று ஆண்டவராகிய யெ
 ௧௧ கோவா சொல்லுகிறார்.

௧௨ நான் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில், பி
 யாவின் புத்திரனாகிய பெலத்தியா இறந்தான். அப்
 ௧௩ பொழுது நான் முகங்குப்புறவிழுந்து, ஆ, ஆண்
 ௧௪ டவராகிய யெகோவாவே, இலரவேலில்
 ௧௫ மீந்திருக்கிறவர்களை முற்றஞ்சுக்காரஞ்செய்வீ
 ௧௬ ராவென்று சொல்லி மகாசத்தமிட்டேன்.—திரும்
 ௧௭ பவும் யெகோவாவின் வாக்கு என்னிடத்
 ௧௮ தில்,—மனுபுத்திரனே, யெருஷலேமியர், நீங்கள்
 ௧௯ யெகோவாவை விட்டுத் தூரமாய்ப்போங்
 ௨௦ கள், சுதந்தரிக்கும்படி இத்தேசம் எங்களுக்கு அ
 ௨௧ ளிக்கப்பட்டதென்று உன்சகோதரருக்கும், உன்
 ௨௨ குடும்பத்தாருக்கும், இலரவேல் வயிச்சத்தாரனை
 ௨௩ வருக்குஞ் சொல்லுகிறார்கள்.—ஆதலால் நான் அ
 ௨௪ வர்களை அந்நிய தேசத்தாருக்குள் தூரப்படுத்தியி
 ௨௫ ருந்தாலும், அந்நிய தேசங்களில் அவர்களைச் சி
 ௨௬ தற அடித்திருந்தாலும், அவர்கள் செல்லும் அந்தந்
 ௨௭ தத்தேசங்களிலே சொற்பகாலம் அவர்களுக்குப்
 ௨௮ புகலிடமாவெனென்று ஆண்டவராகிய யெ
 ௨௯ கோவா சொல்லுகிறாரென்று சொல்வாயென்
 ௩௦ ன்றது.—ஆதலால் நான் சனங்களிடத்தினின்று உங்
 ௩௧ களைச்சேர்ப்பேன், நீங்கள் சிதற அடிக்கப்பட்ட
 ௩௨ அந்தந்தத்தேசங்களினின்று நான் உங்களைக்கூட்
 ௩௩ டிக்கொண்டு, இலரவேலின் தேசத்தை உங்களுக்கு
 ௩௪ கரிப்பெனென்று ஆண்டவராகிய யெகோ
 ௩௫ வா சொல்லுகிறாரென்று சொல்லு.—அவர்கள்
 ௩௬ அங்கேவந்து, அசுத்தமும் அரோசியமுமுள்ள ச
 ௩௭ யுக கலவஸ்துக்களையும் அகற்றுவார்கள்.—அப்பொ
 ௩௮ முது அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து,
 ௩௯ என் விதிகளை மதித்துக் காத்துக்கொள்ளும்படி,
 ௪௦ ௨௩ நான் அவர்களுக்கு ஏகசிந்தையை அளிப்பேன்,
 ௪௧ அவர்கள் உள்ளத்திலே புதிய ஆவியை அருளு
 ௪௨ வேன்; கல்லாண இருதயத்தை அவர்கள் மாமிசத்

தின்னிற்கற்றி, மாமிசமுள்ள இருதயத்தை அவர்
 களுக்குக்கொடுப்பேன். அவர்கள் என்னுடைய
 சனமாவார்கள், நான் அவர்களுக்குத் தேவனா
 ௧ வேன்.—ஆளுமும் மனோவாஞ்சையோடே தங்
 ௨ கள் அசுத்தமும் அரோசியமுமுள்ள வஸ்துக்க
 ௩ னைப் பின்பற்றி யிருக்கிறவர்களுக்கு, அவர்கள்
 ௪ நெறிக்கேற்க அவர்கள் தலைகளின்மேல் பலன்
 ௫ அளிப்பேனென்று ஆண்டவராகிய யெகோ
 ௬ வா சொல்லுகிறார்.

பின்பு கெருபிகள் தங்களருகே சக்கரங்களிரு
 ௧ க்கத் தங்கள் சிறகுகளை விரித்தன; இலரவேலின்
 ௨ தேவனுடைய மகிமை அவர்களுக்குமேலே
 ௩ யிருந்தது.—யெகோவாவின் மகிமை நகரத்
 ௪ தின்மத்தியினின்று எழுந்து, நகரத்திற்குக்கீழ்த்தி
 ௫ சையிலுள்ள ஒருமலையின்மேலேபோய்நின்றது.

அப்பால் ஆவின்னைத்தாக்கி, தேவனுடைய
 ௧ ஆவியினால் தரிசனத்தில் கல்தேயவில் சிறைப்
 ௨ பட்டோரிடத்திற்கொண்டுவந்தது. இப்படி நான்
 ௩ பெற்றதரிசனம் என்னைவிட்டு எழுந்துபோயிற்
 ௪ று.—பின்பு யெகோவா எனக்குக்காண்பித்த உ
 ௫ யாவற்றையும் நான் சிறைப்பட்டோருக்குத் தெ
 ௬ ரிவித்தேன்.

52. அதிகாரம்.

௧. எசேக்கியேல் யாத்திரைபண்ணுவதினால் அ
 டையானந்தெரிவித்தல்: ௮. சிதிகியா தூரதே
 சத்திற்குப்பண்ணும் யாத்திரையின் தாற்பரியத்
 ௨ தைக் காட்டல்: ௧௪. எசேக்கியேல் நடுக்கங்
 ௩ கொண்ட போசனபானம்பண்ணி யூதேயரின்
 ௪ துக்கத்தைத் திருட்டாந்தப்படுத்தல்: ௨௧. யூதே
 ௫ யரைக்கடிந்துகொள்ளல்: ௨௬. தீர்க்கதரிசனம்
 ௬ விரைந்து நிறைவேறுமென்று தெரிவித்தல்.

பின்பு யெகோவாவின் வாக்கு என்னிடத்
 ௧ தில்,—மனுபுத்திரனே, கட்டளைக்கமையாதவமி
 ௨ சத்தாருக்குள் வாசம்பண்ணுகிறாய், காண்பதற்
 ௩ குக் கண்ணிருந்தும் அவர்கள் காணமாட்டார்
 ௪ கள்; கேட்கக்காதிருந்தும் அவர்கள்கேட்கமாட்
 ௫ டார்கள்: அவர்கள் கட்டளைக்கமையாதவமிசத்
 ௬ தார்.—மனுபுத்திரனே, நீ பிரயாணம்பண்ணுகிற
 ௭ தற்குப்பொருளை ஆயத்தப்படுத்து, பகலில் அவர்
 ௮ கள்காண நீ பிரயாணம்பண்ணு; அவர்கள் காண
 ௯ நீ உன்னிடத்தைவிட்டு நீக்கிவெறொரு இடத்திற்
 ௧௦ குப்புறப்பட்டுப்போ: அவர்கள் கட்டளைக்க
 ௧௧ மையாதவமிசத்தாராயினும் சிந்தித்துணரவுங்
 ௧௨ கும்.—அப்பொழுது பிரயாணம்பண்ணுவதற்குப்
 ௧௩ பொருளை வெளியே கொண்டுவருவதுபோல், நீ
 ௧௪ பகற்காலத்தில் அவர்கள் காண உன்பொருளை
 ௧௫ வெளியே கொண்டுவா: சிறைப்பட்டவர்கள் பு
 ௧௬ றப்படுவதுபோல, அவர்கள் காண நீசாயங்காலத்
 ௧௭ திலேபுறப்பட்டுப்போ.—அவர்கள் காண்சு
 ௧௮ வரைத்துளை, அதின் வழியாய் அவைகளைக்கொ

(௧) அதி.௮.௮. (௨) உ.இரா.௨௫.௧௨,௨௩,௨௪. எரே.௧௧.௬. எரே.௫.௨.௩. ௧.இரா.௮.௧௫. ௨.இரா.௧௦.௨௫. சங்.௧.௬. ௧.௬. அதி.௬.௭. (௩) லேவீ.௧௮.௧.௨௪. உபா.௧௨.௧௩,௧௪. (௧௬) வச.௧. அப்.௫.௫. (௧௬) சங்.௧௩.௧. ஏசா.௮. ௧௦. (௧௭) எரே.௨௪.௫. (௧௮) அதி.௧௭.௨௬. (௧௯) சங்.௧௮.௧௪. (௨௦) எரே.௧௨.௧௬. செப்.௧.௬. சங்.௫.௧.௩. எரே. ௧௧.௧௬. சக.௭.௨. எரே.௨௪.௭. (௨௨) அதி.௧.௧௬. (௨௩) சக.௧௪.௪. அதி.௪.௧௨.—(௩௨) அதி. ௨.—(௩௩) ஏசா.௧.௬. எரே.௫.௨.௩. மத்.௧௬.௧௬,௧௭.

க ண்டுவா.-அவர்கள் காண அவைகளைத் தோளின் மேல்சுமந்து சாயங்காலத்திலேவேளியேகொண்டபோ: நீ நிலத்தைப்பாராதபடி உன்முகத்தைமூடிக்கொள்: நான் உன்னை இலரவேல்வமிசத்தாருக்கு ஒரு அடையாளமாகவற்படுத்தினேனென்று சொல்லிற்று.-அப்பொழுது காண்க்கிட்டகட்டளைப்படி செய்தேன்: சிறைப்பட்டிப்போவதற்கேற்ற பொருள்போல நான்புகற்காலத்தில் என்பொருளை வெளியேகொண்டவந்தேன், சாயங்காலத்தில் என்கையினுலே சுவரைத்துளைத்தேன்; பின்பு இருட்டில் அவைகளைவெளியே கொண்டவந்து, அவர்கள் காணத்தோளின்மேல் சுமந்துகொண்டபோனேன்.

அ விடியற்காலத்தில் யெகோவாவினவாக்கு என்னிடத்தில்,-மனுபுத்திரனே,கட்டளைக்கமையாத வமிசத்தாராகிய இலரவேல் வமிசத்தார் நீ என்னசெய்கிறாயென்று உன்னைக்கேட்கவில்லையா.-நீ அவர்களிடத்தில்இந்தத்தீர்க்கதரிசனம்யெருஷலேயிலிருக்கிற இராசாவக்கும், அதிலுள்ள இலரவேலின்வமிசத்தார் யாவருக்கும் விரோதமாயிருக்கிறதென்றுசொல்வதுமன்றி,-நான் உங்களுக்கடையாளம்: நான் செய்வதெப்படியோ, அப்படியே அவர்களுக்குஞ்செய்யப்படுமென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்: அவர்கள் சிறைப்பட்டிப்பரதேசத்திற்குப்போவார்கள்.-அவர்களுக்குள்ளிருக்கிற பிரபுதன்தோளின்மேல் சுமைசுமந்து இருட்டிலேபுறப்பட்டிப்போவான்: வெளியேசுமைகொண்டு போகும்படி அவர்கள்சுவரைத்துளைப்பார்கள்: அவன்தன் கண்களினுலேபூமியைப்பாராதபடித் த முகத்தைமூடுவான்.-நான் அவன்மேல்என்வலையைவிசுவேன், அவன் என் கண்ணியில் அகப்படுவான்: நான் அவனைக்கல்தேயரின் தேசத்திலேபாபேவிடத்திற் கொண்டுபோவேன்; அங்கே அவன்சாவான், ஆயினும்அதைக்காணமாட்டான்.-அவனுக்குத்துணையுயும்படி அவனைச் சுற்றியிருக்கும்யாவரையும், அவனுடைய சமஸ்தசேனையையும் சகல காற்றுத் திசைகளுக்கும் நேராகச்சிதற அடித்து, கட்டகத்தையுருவி, அது அடுவர்களைத் தொடரும்படி செய்வேன்.-நான் அவர்களைச்சாதியாருக்குள்ளும் தேசங்களிலுஞ்சிதற அடிக்கும்பொழுது, நானே யெகோவா யெவென்று அவர்கள் அறிந்துகொள்வார்கள்.-அவர்கள் தாங்கள் போய்ச்சேருந்தேசத்தாருக்குள் தங்கள் அரோகியமான கிரியைகையெல்லாம் வெளிப்படுத்தும் பொருட்டு, அவர்களிற் சிலரைக்கட்கத்துக்கும், பஞ்சத்துக்கும், கொள்ளைநோய்க்கும் மீறிருக்கவிடுவேன்; நானே யெகோவாவென்று அவர்கள் அறிந்துகொள்வார்களென்பதாகச்சொல்லச்சொல்லிற்று.

வெ பின்னும் யெகோவாவினவாக்கு என்னிட

டத்தில்,-மனுபுத்திரனே, நீ நடுநடுக்கி உன்னுடைய ரத்தைப்புசித்து, நடுக்கங்கொண்டு விசாரத்தோடே சலத்தைக்குழிப்பாயாகஎன்றதுமன்றி,-நீதே வக சத்துச்சனங்களைநோக்கி, யெருஷலேயிலும் இலரவேலின் தேசத்திலுமுள்ள குடிசைகளைக் குறித்து, அவர்கள் தங்கள் ஆகாரத்தை விசாரத்தோடேபுசிப்பார்கள், திகைப்போடே தங்கள் சலத்தைக்குழிப்பார்கள், அவர்களுடைய தேசத் தன்னிடத்தில் வாசம் பண்ணுகிறவர்களுடைய கொடுமையினிமித்தத்தன்னிடத்திலுள்ள சகலவஸ்துக்களோடும் நாசப்படும்.-குடியிருக்கிற நகரங்கள் பா உய முாய்ப்போகும், தேசம் வெறுமையாகும்; நானே யெகோவாவென்று நீங்கள் அறிந்துகொள்வீர்களென்பதாக ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லவுஞ்சொல்லிற்று.

பின்னும் யெகோவாவினவாக்கு என்னிடத்தில்,-மனுபுத்திரனே, காலந்தாமதிக்கின்ற உஉது, தரிசனமெல்லாம் ஒழியுமென்று இலரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழியென்ன.-ஆ உஉதலால் அவர்களிடத்தில், தேவாகிய யெகோவா, நான் இந்தப்பழமொழியை ஒழியப்பண்ணுவேன், அந்தவாக்கு இனி இலரவேலருக்குள்ளே வழங்காதபடி செய்வெனென்று சொல்லுகிறார்; மேலும் அவர்களைநோக்கி, காலமும், ஒவ்வொரு தரிசனத்தின் பலிப்புஞ்சமீபித்தன.-அதினால் பொய்த்தரிசனமாயினும், இங்கிதமான உசமந்திரத்திரமாயினும் இலரவேல் வமிசத்தாருக்குள் இனி இராது.-நானே யெகோவா: நான் உடுவசனிப்பேன், நான் சொல்லும்வாக்குச் சித்திக்கும்; இனித்தாமதியாது: கட்டளைக்கமையாத வமிசத்தாரே, நான் சொல்லும்வாக்கை உங்கள் நான்களிலே நிறைவேற்றுவெனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லச்சொல்லிற்று.

அப்புறம் யெகோவாவினவாக்கு என்னிடத்தில்,-மனுபுத்திரனே, பார், இலரவேல் உவமிசத்தார், இவன் கண்ட தரிசனஞ்சித்திக்கெடுநான் செல்லும், இவன் தாரமான காலங்களைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறுனென்று சொல்லுகிறார்கள்.-ஆதலால் நீ அவர்களைநோக்கி, என்னுடைய எந்தவாக்கிப்பலனும் இனித்தாமதியாதென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்; நான் சொல்லியவாக்குச் சித்தியாகுமென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லச்சொல்லிற்று.

யக. அதிகாரம்.

க. கள்ளத்தீர்க்கதரிசனைத்தன்டித்தல்: ய. துவைக்கப்பட்டாதசாந்தை உவமித்தல்: யெ. தீர்க்கதரிசனைக்குறித்துக்கையணைகளை உவமித்தல்.

பின்பு யெகோவாவினவாக்கு என்னிடத்தில்,-மனுபுத்திரனே, நீ இலரவேலருக்குள் தீர்க்க

(க) ஏசா. அ. ய. அ. (க) அதி. யெ. வ. உ. (ய) மல். க. க. (யஉ) உ. இரா. உ. இ. ச. இ. ஏ. ஏ. ரே. க. க. ச. (யக) யோபு. யக. க. ஏ. ரே. இ. உ. க. புல. ச. வ. க. உ. இரா. உ. இ. ஏ. ஏ. ரே. இ. உ. ய. க. (யச) உ. இரா. உ. இ. ச. இ. (யடு) சங். க. ய. க. (யக) ச. க. எ. ய. ச. சங். ஞ. க. ச. (உஉ) ஆமோ. ச. க. உ. ப. துரு. க. ச. (உக) யோவே. உ. க. செப். க. ய. ச. (உச) புல. உ. ய. ச. (உடு) ஏசா. இ. இ. வ. க. தானி. க. ய. உ. ஹக். உ. க. க. க. (உஎ) உ. ப. துரு. க. ச. - (யக. அதி. க.) ஏ. ரே. ய. ச. ய. ச.

அயயஅ

கதரிசனம்பிரசித்தப்படுத்துதீர்க்கதரிசிகளுக்கு
விரோதமாய்தீர்க்கதரிசனஞ்சொல்லி, தங்கள்
தங்கள் இஷ்டப்படி தீர்க்கதரிசனஞ் சொல்லும்
அவர்களைநோக்கி, நீங்கள் யெகோவாவின்
வாக்கைக்கேளுங்கள்,—ஐயோ, தரிசனத்தைக்
காணாமல் தங்கள் தங்கள் சொந்த அபிப்பிராயத்
தின்படி நடந்துவருகிற மதியற்ற தீர்க்கதரிசிக
ளுக்கு ஆபத்துவருமென்று ஆண்டவராகிய
யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லு.—
இஸரவேலே, உன்தீர்க்கதரிசிகள் காடுகளிலுள்
எநரிக்கைப்போலிருக்கிறார்கள்.—யெகோவா
வின் நாளில் இஸரவேல்வமிசத்தார் யுத்தத்தில்
ஸ்திரமாகும்படி நீங்கள்வெடிப்புகளில் ஏறவில்
லை, வேலையை அடைக்கவுமில்லை.—அவர்கள்,
யெகோவா தங்களை அனுப்பாதிருந்தும், யெ
கோவா சொல்லுகிறாரென்று மாயையையும்
பொய்க்குறியையுந்தெரிவித்து, தங்கள்வாக்குப்
பலிக்குமென்று மற்றவர்களை நம்பச்செய்கி
றார்கள்.—நீங்கள் கண்ட தரிசனம் அபத்தமல்லவா,
கள்ளத்தீர்க்கதரிசனந்தெரிவிக்கவில்லையா, நான்
வாக்குச் சொல்லாதிருந்தும், யெகோவா
சொன்னாரென்று சொல்லுகிறீர்கள்.—ஆதலால்
ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்
சொல்லுகிறார்; நீங்கள் மாயையைச் சொல்லி,
பொய்த்தரிசனத்தைக் கண்டபடியினாலே நான்
உங்கள் விரோதி, பாருங்களென்று ஆண்டவ
ராகிய யெகோவா சொல்லுகிறார்.—மாயை
யைக்கண்டு பொய்யைக்கற்பிக்கும் தீர்க்கதரிசி
களின்மேல் என் கை வரும்: அவர்கள் என் ச
னங்களின் சபையிலிருக்கமாட்டார்கள், இஸர
வேல்வமிசத்தாரின் அட்டவணியில் எழுதப்பட
டமாட்டார்கள், அவர்கள் இஸரவேலின் தேசத்
தில் இனிப்பிரவேசிக்கமாட்டார்கள்; இதிலுள்
நானே ஆண்டவராகிய யெகோவா வெ
ன்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

சமாதானமில்லாதிருந்தும் அவர்கள் சமாதான
மென்று சொல்லி, என் சனங்களை மோசப்படுத்தி
றார்கள்; பாருங்கள், ஒருவன் சுவரை எழுப்ப,
மற்றவர்கள் துவையாத சாந்தினால் பூசுவார்
கள்.—இதினியித்தர் துவையாத சாந்தினால்
பூசுகிறவர்களை நோக்கி, அது விழுந்துபோமென்
று சொல்லு: வெள்ளம் பாயும் மழை உண்டா
கும்; மகாசன்மழையே சொரியும்; பெருங்காற்
பெறு அதை வெடிக்கப்பண்ணும்.—பாருங்கள், சுவர்
வீழும் பொழுது நீங்கள் பூசின பூச்செங்கேயென்
று உங்களிடத்தில் கேட்கமாட்டார்களா.—ஆத
லால் நான் உக்கிரங்கொண்டு பெருங்காற்றினா
லே அதை வெடிக்கப்பண்ணுவேன்; என்கோபத்
தினால் வெள்ளம்பாயும் மழைவரும், அதை அழிக்
கிறதற்கு என்கோபத்தினாலே பெரிய சன்மழை
சொரியுமென்று ஆண்டவராகிய யெகோ
வா சொல்லுகிறார்.—இவ்வீதமாய்த் துவையாத

சாந்தினால் நீங்கள் பூசின சுவரை நான் இடித்து,
அதின் அத்திபாரந்தோன்றும் படிதரைமட்டாகச்
சேதிப்பேன், அதுவிழும் பொழுது அதற்குள் நீங்
களும் நாசமடைவீர்கள்: நானே யெகோவா
வென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.—இவ்வீ
தமாய் நான் சுவரிலும், துவையாத சாந்தினால் அ
தைப் பூசினவர்களிடத்திலும் என் கோபத்தைப்
பலிக்கப்பண்ணுவேன்.—சமாதானமில்லாதிருந்
தும் யெருஷலேமைக்குறித்துச் சமாதானத்தின்
தரிசனங்களைப் பெற்று, தீர்க்கதரிசனஞ் சொல்
லும் இஸரவேலின் தீர்க்கதரிசிகளென்னுஞ்சுவ
ருமில்லை, அதைப் பூசினவர்களும் இல்லையென்று
உங்களிடத்திற் சொல்லுவேனென்று ஆண்ட
வராகிய யெகோவா சொல்லுகிறார்.

மனுபுத்திரனே, தங்கள் தங்கள் மனதின்படி தீர்க்க
தரிசனஞ்சொல்லுகிற உன் சனங்களின் கன்னி
யருக்கு நீ பராமுகப்பண்ணி, அவர்களுக்கு வி
ரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லி,—ஐயோ, யெ
சகல அக்கின்களுக்குத் தழுவுணைகளை ஆயத்தப்ப
டுத்தி, ஆத்துமாக்களை வேட்டையாடுகிறதற்கு
எந்தவயதுள்ளவர்களின் தலையின்மேல் மூடுசீலை
களைக்கட்டிவிட்டு என் தீர்க்கு ஆபத்து வரும்;
நீங்கள் என் சனங்களின் ஆத்துமாக்களை வேட்
டையாடுவீர்களா, உங்களிடத்திலவரும் ஆத்து
மாக்களை இரட்சிப்பீர்களா.—நீங்கள், பொய்க்
களைக்கேட்கும் என் சனங்களுக்குப் பொய்சொல்
வி, கைப்பிடிக்கின்றவள்ள வாற்கோதுமையும்
அப்பத்துண்மொகிய இவைகள் மிமித்தம், அவர்க
ளுக்குள் என்னை அசுத்தப்படுத்துவீர்களா; பிரா
ணரட்சிப்புக்குப் பாத்திரரைக் கொலைசெய்து,
பிராணதண்டனைக்குப் பாத்திரரை உயிரோடே
வைப்பீர்களாவென்று ஆண்டவராகிய யெ
கோவா சொல்லுகிறார்.—ஆதலால் ஆண்டவ
ராகிய யெகோவா இவ்வாக்கைச் சொல்
லுகிறார்; பாருங்கள், நீங்கள் வேட்டையாடுகிற
ஆத்துமாக்களைத் துரத்துவதற்கேதுவான உங்கள்
தழுவுணைகளுக்கு விரோதியாயிருக்கிறேன், நா
ன் அவைகளை உங்கள் புயங்களினின்று பிடுங்கி
எறிந்து, நீங்கள் வேட்டையாடித்திரத்தும் ஆத்து
மாக்களை விடுவிப்பேன்.—உங்கள் மூடுசீலைகளை உச
நான்பிடுங்கி எறிந்து, உங்கள் கையினின்று என்
சனங்களை இரட்சிப்பேன், நீங்கள் வேட்டையா
டுவதற்கு அவர்கள் இனி உங்கள் கையிலிருக்க
மாட்டார்கள்; இதிலுள் நானே யெகோவா
வென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.—நான் வி உச
சனப்படுத்தாத நீதிமானுடைய இருதயத்தைப்
பொய்களினாலே நீங்கள் விசனப்படுத்தினபடி
யினாலும், தன்மார்க்கன் தன்பிராணனை இரட்
சிக்கும் பொருட்டுத் தன் தன்னெறியை விட்டுத்
திரும்பாதபடி நீங்கள் அவனுடைய கைகளைத் தி
டப்படுத்தினபடியினாலும்,—நீங்கள் இனி மா உச
யையைக் காணவுமாட்டீர்கள், பொய்த்தீர்க்கத

(ச) உன். உ. யெ. (இ) சங். கா. உ. கூ. யெ. (க) எஸ். ரு. உ. ரு. கூ. உ. நி. கி. எ. இ. சங். க. கூ. உ. யெ. (ய) எரே. கூ. யெ. அ. தி. உ. உ. உ. யெ. (யக) அ. தி. கூ. யெ. உ. உ. (யக) எரே. கூ. யெ. (யஎ) அ. தி. உ. யெ. ச. கூ. (யஅ) உ. பெ. து. ரு. உ. யெ. (யக) நீதி. உ. யெ. உ. ச. மீ. கா. கூ. இ. (உஉ) எரே. உ. கூ. யெ. (உச) அ. தி. யெ. உ. உ. மீ. கா. கூ. அ. தி. யெ. யெ.

ரிசனங்களைச் சொல்லவுமாட்டீர்கள்: நான் உங்கன்கையினின்று என் சனங்களைவிடுவிப்பேன்: நானே யெ கோவா வென்று நீங்கள் அறிந்து கொள்வீர்களென்பதைச் சொல்லச் சொல்லிற்று.

யச. அதிகாரம்.

க. முதியோரின் கபடத்தை வெளிப்படுத்தல்: சு. இஸரவேல் வமிசத்தாருக்குப் பயங்கரதரிசனஞ்சொல்லல்: உட. தேவன் செய்யுந்தண்டணையைத்தவிர்க்கமுடியாதெனக்காட்டல்: உஉ. தண்டனைவருஞ்சமயத்தில் எஞ்சியசனங்களிரும்பார்களென்று தீர்க்கதரிசனஞ்சொல்லல்.

பின்பு இஸரவேலின் முதியோரில்லர் என்னிடத்தில் வந்து எனக்கு முன் உட்காந்தார்கள்.—
உ அப்பொழுது யெ கோவா வின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, அந்த மனிதர் தங்கள் இருதயங்களிலே தங்கள் விக்கிரகங்களைஸ்தாபித்து, அக்கிரமமென்னும் இடறுகட்டையைத் தங்கள் முகங்களுக்கு முன்வைத்திருக்கிறார்கள்: அவர்களால் நான் உசாவப்படுவது தகுமா.—ஆதலால் நீ அவர்களோடே பேசி, அவர்களை நோக்கி, இவ்வாக்கைச் சொல்லு, இஸரவேல் வமிசத்தாரில் தன் தன் இருதயத்தில் விக்கிரகங்களைஸ்தாபித்து, தன் தன் முகத்தின் முன் அக்கிரமமென்னும் இடறுகட்டையைவைத்து, தீர்க்கதரிசியிடத்தில் வருகிற எவனுக்கும், இஸரவேல் வமிசத்தார் தங்கள் விக்கிரகங்களின் வழியாய் என்னைவிட்டுப் பராமுகமாயிருப்பதினால், தங்கள் இருதயத்தில் என்னால் அகப்படும்படிக்கு,—யெ கோவா வாகிய நானே அவனவன் விக்கிரகங்களின் திரளுக்கேற்க உத்தரங்கொடுப்பேனென்று ஆண்டவராகிய யெ கோவா சொல்லுகிறார்.

க. ஆதலால் நீ இஸரவேல் வமிசத்தாரை நோக்கி, நீங்கள் மனத்திரும்புங்கள், உங்கள் விக்கிரகங்களை விட்டுத்திரும்புங்கள்; உங்கள் சமஸ்த அரோசியமான கிரியைகளுக்கும் பராமுகம் பண்ணுகளென்று ஆண்டவராகிய யெ கோவா சொல்லுகிறார்.—இஸரவேல் வமிசத்தாரில் யாவனாகிலும், இஸரவேல் தேசத்தில் தங்கும் அந்ரியரில் யாவனாகிலும் என்னைவிட்டுப்பிரிந்து, தன் விக்கிரகங்களைத் தன் மனதிலேஸ்தாபித்து, அக்கிரமமென்னும் இடறுகட்டையைத் தன் முகத்தின் முன்வைத்து, என்னைக்குறித்து உசாவும்படி தீர்க்கதரிசியிடத்தில் வந்தால், யெ கோவா வாகிய நானே அவனுக்குத்தரங்கொடுப்பேன்.—
அ அந்த மனுஷனுக்கு விரோதமாக என் முகத்தைக் காட்டி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைப்பேன், அவனை என் சனங்கள் மத்தியினின்று சேதிப்பேன்; இதினால் நானே யெ கோவா வென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.—ஒரு தீர்க்கதரிசியை மோசப்பட்டு ஒரு வாக்கைச்

சொன்னானாகில், யெ கோவா வாகிய நானே அந்தத்தீர்க்கதரிசியை மோசப்படச்செய்யுதேன், அவனுக்கு விரோதமாய் என்கையை ஒங்கி, என் சனங்களாகிய இஸரவேலினின்று அவனைச் சேதிப்பேன்.—இஸரவேல் வமிசத்தார் இனி என்னைவிட்டு நெறிதவறிப்போகாமலும், தங்களுடைய சகல அக்கிரமங்களினாலும் அசுசிப்படாமலும், அவர்கள் என் சனங்களும் நான் அவர்களுக்குத் தேவனுமாகும்பொருட்டு,—தீர்க்கதரிசியும், அவனிடத்தில் உசாவுகிறவனுமாகிய இருவருஞ்சமமாகத்தங்கள் தங்கள் அக்கிரமத்துக்கேற்கத் தண்டனை அனுபவிக்கவேண்டுமென்று ஆண்டவராகிய யெ கோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லவுஞ் சொல்லிற்று.

பின்பு யெ கோவா வின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்க் கட்டளையீறிப் பாவஞ்செய்யும்பொழுது, நான் அதற்கு விரோதமாக என்கையை ஒங்கி, அதின் ஆகாரக்கோலை முறித்து விடுவேன்; அதற்குப் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகசீவனங்களையும் அதிலிராதபடி சேதிப்பேன்.—அப்பொழுது, நோவாவும், தானியேலும், யோயசுமுகிய இம்மூவரும் அதில் இருந்தாலும் அவர்கள் தங்கள் நீதியினாலே தங்கள் பிரானை அவர்திரம் விடுவிப்பார்களென்று ஆண்டவராகிய யெ கோவா சொல்லுகிறார்.

நான்தேசமெங்குந்துட்ட மிருகங்களை அனுப்பிடுப, மிருகங்களினிமித்தம் ஒருவரும் அதின் வழியாய்ப்போகக்கூடாதபடி அவைகள் அதைவெறுமையும் பாழுமாக்கும்பொழுது,—இம்மூவரும் அதிலிருந்தாலும் நான் நித்தியரானால், அவர்கள் புத்திரரையும் புத்திரிகளையும் விடுவிக்கமாட்டார்கள்; அவர்கள் மாத்திரமே விடுவிக்கப்படுவார்கள், தேசமோ பாழாய்ப்போகுமென்று ஆண்டவராகிய யெ கோவா சொல்லுகிறார்.

அந்தத்தேசத்தின்மேல் நான் கட்கத்தைவருவென வித்து, கட்கமே, தேசமெங்குஞ் செல்லென்று சொல்லி, மனுஷரையும் மிருகசீவனங்களையும் அதிலிராதபடி சேதிக்கும்பொழுது,—நான் நித்திய உயிரானால், இம்மூவரும் அதிலிருந்தாலும் அவர்கள் புத்திரரையும் புத்திரிகளையும் விடுவிக்கமாட்டார்கள், அவர்கள் மாத்திரமே விடுவிக்கப்படுவார்களென்று ஆண்டவராகிய யெ கோவா சொல்லுகிறார்.

நான் அந்தத்தேசத்தில் கொள்ளைநோயை அனுப்பி, மனிதரையும் மிருகங்களையும் அதிலிராதபடி சேதிக்கும்பொருட்டு இரத்தஞ்சிந்த என் கோபத்தை ஊற்றும்பொழுது,—நான் நித்திய உயிரானால், நோவாவும், தானியேலும், யோபும் அதிலிருந்தாலும் அவர்கள் புத்திரினையாகிலும் புத்திரியையாகிலும் விடுவிக்கமாட்டார்கள், அவர்

(யச. அதி. க.) அதி.அ.க. (க) அதி.எ.ய்க. உ.இரா.க.ய்க. (அ) லேலி.வ.எ.ய். எரே.ச.ய்க. எண்.உக.ய். உபா.உஅ.க.எ. (க) க.இரா.உஉ.உக. யோபு.யஉ.ய்க. எரே.ச.ய். உ.தேச.உ.ய்க. (ய) உ.பேதுரு.உ.ய்க. அதி.க.எ.உச. (யக) லேலி.உச.உச. ஏசா.க.க. (யச) எரே.ய்க.க. நீதி.ய்க.ச. லேலி.உச.உச. (யச) வச.யச.யஅ.உய. (யச) லேலி.உச.உக. செப்.க.க. (யஅ) வச.யச. (யக) உசாமு.உச.ய்க. அதி.க.அ.உஉ. (உய) வச.யச.

கந்தங்கள் நீதியினால் தங்கள் பிராணனை மாத்திரம் விடுவிப்பார்களென்று ஆண்டவராகிய உகயெகோவா சொல்லுகிறார்.—நான்மனிதரையும் மிருகசேவன்களையும் அதிலிராதபடி நாசப்படுத்தும்பொருட்டு, யெரூஷலேமுக்கு விரோதமாய்க்கட்கம், பஞ்சம், துஷ்டமிருகம், பெருவாரிக்காய்ச்சல் என்னும் இந்நாலு கொடியதண்டனைகளையும் அனுப்பும்பொழுது எவ்வளவதிகமென்று ஆண்டவராகிய உகயெகோவா சொல்லுகிறார்.

உஉ ஆயினும் பாருங்கள், மீங்கிருக்குஞ் சிலபுத்திரரும் புத்திரிகளும் வெளியேகொண்டெவரப்படுவார்கள்: பாருங்கள், அவர்கள் உங்களிடத்தில் வருவார்கள், நீங்கள் அவர்களுடைய நடையையும் அவர்களுடைய கிரியையையும் காணும்பொழுது அவர்கள் உங்களைத் தேற்றுவார்கள்: நான் அதிலே செய்தயாவற்றையும் காரணியின்றிச் செய்யவில்லை யென்று நீங்கள் அறிந்துகொள்வீர்களென்று ஆண்டவராகிய உகயெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லிற்று.

வடு. அதிகாரம்.

க. திராட்சக்கொடியை உவமித்தல்: சு. அதின் தாற்பரியத்தைத் தெரிவித்தல்.

பின்னும் யெகோவா வின் வாக்குஎன்னிடத்தில்,—மனுபுத்திரனே, வனத்திலுள்ள மரத்தின்கிளை யைப்பார்க்கிலும் வேறெந்தமரங்களைப்பார்க்கிலும், திராட்சக்கொடி உத்தமமா.—ஏதாகிலும் ஒருவேலையினியித்தம் அதில் ஒருதுண்டுஎடுப்பார்களா, ஏதாகிலும் ஒருபாத்திரத்தைத்தூக்கும்படி அதினால் ஒருமுனைசெய்யலாமா.—பாருங்கள், அது அக்கினிக்கிரையாய் அதில் எறியப்படும்; அக்கினி அதின் முனைகள் இரண்டையும் பட்சிக்கும், இடைத்துண்டும் எரிக்கப்படும். அது எந்தவேலைக்காவது உதவுமா.—பாருங்கள், வேகாதிருக்கும்பொழுதே அது எந்தவேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்துப் பட்சித்ததின் பின் வேலைக்குதவுமா.

சு ஆதலால் நான் வனத்திலுள்ளவிருட்சங்களுக்குள் திராட்சக்கொடியை அக்கினிக்கு இரையாய் ஒப்பித்ததுபோல், யெரூஷலேமியரை ஒப்பிப்பெனென்று ஆண்டவராகிய உகயெகோவா சொல்லுகிறார்.—நான் அவர்களுக்கு விரோதமாய் என் முகத்தை வைப்பேன்; அவர்கள் ஒரு அக்கினியினின்று நீங்கினாலும் வேறொரு அக்கினியினாலே தகிக்கப்படுவார்கள்; நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாக வைக்கும்பொழுது, நானே யெகோவா வென்று நீங்கள் அறிந்து

கொள்வீர்கள்.—அவர்கள் கட்டளையீறினபடியினாலே நான் தேசத்தைப்பாழாக்குவேனென்று ஆண்டவராகிய உகயெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லிற்று.

யசு. அதிகாரம்.

க. பிறந்தவுடன் தன்னப்பட்ட ஒருசிகவுக்கு யெரூஷலேமை ஒப்பிடல்: சு. யெகோவா அதைக்கண்டிரங்கல்: வடு. அந்தக்கன்னி செய்த விபசாரத்தைத் தெரிவித்தல்: கூடு. அந்தவிபசாரத்தினியித்தம் வருந் தண்டனையைக் கூறல்: சசு. சோதோம் ஷமாரியாவென்னும் அவன் சகோதரிகள் இருவருக்கும் அவனை ஒப்பிடல்: சுய. முடிவில் சிலருக்குத்தயைசெய்தல்.

பின்னும் யெகோவா வின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, நீ யெரூஷலேமுக்கு அதின் அரோசியமானவைகளைத் தெரிவிக்கும்படி,—ஆண்டவராகிய உகயெகோவா யெரூஷலேமைக்குறித்து இவ்வாக்குச் சொல்லுகிறார்; காளுந்தேசமே உன் உற்பத்திக்கும் உன் சென்மத்திற்குமிடம்; உன் பிதா எமோரியன், உன்மாதா எத்தித்தி.—நீ பிறந்ததினத்தில் உன் தொப்புள் அறுக்கப்படவில்லை, சுசியாவதற்கு நீ சலத்திலே கழுவப்படவில்லை; உனக்கு உப்பு இடப்படவுயில்லை, நீபுடவைகளினாலே சுற்றப்படவுயில்லை.—உன்னைக் கடைசிப்பதற்கும், உன்மேல் இரங்கி இவைகளிலொன்றையாகிலுஞ்செய்வதற்கும் ஒருவருயில்லை; உன்சென்மத்தினத்தில் உன்சேவனைவெறுக்கத்தக்கதாக நீ மைதானவெளியிலே தன்னப்பட்டாய்: இதுவே உன் சென்மத்தின் விருத்தாந்தம்.

நான் உன்னருகேசென்றசமயத்தில், உன்னை உன் இரத்தத்தில் அசுசியாயிருக்கக்கண்டு, நீ இரத்தத்தில் கிடக்கையில், நான் உன்னை நோக்கி, சேவித்திருவென்றேன்; நீ இரத்தத்தில் கிடக்கையிலும் நான் உன்னை நோக்கி, சேவித்திருவென்றேன்.—நான் வெளியின்பபிலரைப்போல் உன்னைச் செழிக்கப்பண்ணினேன், அதினால் நீ விருத்தியடைந்து, கிராமங்கிரமமாக உன்னதமுஞ் சிரேஷ்டமுமாய்: உன்ல்தனங்கள் பருத்தன, உன்கூந்தல் நீண்டது, முன்னே நீ நிருவாணமும் நிருபூஷணமுமாயிருந்தாயே.—நான் உன்னருகேசென்றசமயத்தில் உன்மேல் நோக்கம்வைத்தேன், பார், உன்பிராயம் அன்பின்பிராயம்; அப்பொழுது நான் என்வல்கிரத்தை உன்மேல்விரித்து, உன் நிருவாணத்தைமூடி, உனக்கு ஆணையிட்டு, உன்னோடே உடன்படிக்கைசெய்தேனென்று ஆண்டவராகிய உகயெகோவா சொல்லுகிறார், இப்படி நீ என்னுடையவளாய்.—நான் உன்னைச் சலத்தினாலே சுத்திசெய்து, உன்னை இரத்தமறக்கமுவி, என்னெயினால் உன்னை அபிஷேகம்பண்ணினேன்.—பின்பு விசித்திர வஸ்திரத்தை உன்னைக்குத்தரித்தேன், தகசின் தோற்பாதரசையை

(உக) அதி.டு.வெ. (உஉ) அதி.சு.அ. அதி.உய.சக. (உக) எரே.உஉ.அ.க.—(வடு.அதி.ச.) யோவா.வடு.சு. (எ) லேவி.யெ.யஉ. ஏசா.உச.யஅ. அதி.உய.கஅ.சஉ.சச.—(யசு.அதி.கூ.) அதி.உக.கூய. (ச) ஒசி.உ.கூ. (எ) யாத்.க.எ. (அ) ருத்.கூ.கூ. யாத்.யகூ.டு. எரே.உ.உ.

௩௭ ஆதலால், பார், நீ சம்போகம்பண்ணின உன் நேசரனைவரையும், நீநேசித்தயாவரையும், நீவெறுக்கிற சகலரோடும் நான் சேர்த்து, அவர்களை உனக்குவிரோதமாய் நான்கு திசையிலும் ஏசுமாய்க்கூட்டி, அவர்கள் உன் நிருவாணத்தை எல்லாங்காணும்படி அவர்களிடத்தில் உன் நிருவாணத்தை வெளிப்படுத்துவேன்.—விவாகத்தின் நியமத்தை மீறும் ஸ்திரிகளும், இரத்தஞ்சிந்துகிறவர்களுமானவர்களின் தீர்ப்பின்படி உனக்கு நியாயத்தீர்ப்புக்கொடுப்பேன்; குரோதத்தோடும் எரிச்சலோடும் உனக்கு இரத்தந் தருவேன்.—
 ௩௮ நான் உன்னை அவர்கள் கையிலே ஒப்பிப்பேன், அவர்கள் உன் உயர்ந்த ஸ்தானத்தைவீழ்த்துவார்கள்; உன்பீடங்களை இடிப்பார்கள்: உன்னுடையகளை அவிழ்த்து, உன் செனந்தரியமுள்ள ஆபரணங்களைக்கழற்றி, உன்னை வஸ்திரமில்லாமல் சலி நிருவாணமாக விட்டுவிடுவார்கள்.—அவர்கள் உனக்கு விரோதமாகச் சனக்கூட்டத்தைக்கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, உன்னைத் தங்கள் கட்கங்களினால் உருவக் குத்துவார்கள்.—
 ௩௯ உன் வீடுகளை அக்கினியினாலே தகித்து, அநேகஸ்திரிகளின் முன்பாக உன்னைத் தண்டிப்பார்கள்: இவ்விதமாய் நீ சோரஞ்செய்யாதொழியும்படிசெய்யவேன், நீ இனி ஒருபொழுதுங் கூலிக்கொடுக்கமாட்டாய்.—உன்மேல் நான்வருவித்த என் எரிச்சல் ஒழியும்படிபண்ணுவேன், என்கோபம் உன்னைவிட்டுநீங்கும், நான்இனிக் குரோதங்கொள்ளாமல் அமைந்திருப்பேன்.—
 ௪௦ நீ உன் சிறுபிராயத்தின் நான்கையெல்லாம் நினையாமல், இவைகளைல்லாவற்றினாலும் எனக்குக் கோபமூட்டினாய்; ஆதலால், பார், நான் உன் நெறிக் கேடுகளை உன் தலையின்மேல் பலனை அளிப்பேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்: அதினால் நீ இனி உன்சகல அரோசியமான கிரியைகளிலும் இறத்ததூர்க்கிரியையைச்செய்யமாட்டாய்.
 ௪௧ பார், பழமொழி சொல்லுகிறவர்களைல்லாரும் உன்னைக்குறித்து, தாயைப்போல மகன்என்னும்பழமொழி சொல்லுவார்கள்.—நீ, தன் புருஷனையும் தன்பிள்ளைகளையும் அரோசிக்கிற உன் தாயின் மகன்; நீ, தங்கள் புருஷனையும் தங்கள் பிள்ளைகளையும் அரோசித்த உன்சகோதரிகளின் சகோதரி: உங்கள் மாதா எத்தித்தி, உங்கள் பிதா எமோரியன்.—உன் இடப்புறத்திலே தன் புத்திரிகளுடன் வாசம்பண்ணுகிற ஷமாரியா உன் தமக்கை: உன்வலப்புறத்திலேதன் புத்திரிகளுடன் என் வாசம்பண்ணுகிற சோதோம் உன் தங்கை.—ஆயினும் அவர்களுடைய வழியிலே நடந்துமாத்திரமல்ல, அவர்களுடைய அரோசியமான கிரியை

களின்படி செய்துமாத்திரமல்ல: அது மிகவும் அற்பமென்றெண்ணி, உன் சகல நெறிகளிலும் அவர்களிலும் அதிகசீர்கேடாய்நடந்தாய்.—நீயும் சஅ உன் குமாரத்திகளுஞ் செய்ததுபோல, உன்சகோதரியாகிய சோதோமும் அவள் குமாரத்திகளுஞ் செய்யவில்லையென்று, என் நித்தியத்துவத்தைக் கொண்டுகொல்லுகிறேனென்பதை ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—அகந் சககாரமும், பூரணபோசனமும், மிகுதியானசொம்பும் அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலுமிருந்தன, அவன்தரித்திராரையும் திக்கற்றவர்களுையும் பெலப்படுத்தவில்லை. பார், இதுவே உன் சகோதரியாகிய சோதோமின் தோஷம்.—அவர்களுக்கள் அகந்காரிகளாகி, என்பார்வையில் அரோசியமானதைச்செய்தார்கள்: அதைக்கண்டு நான் அவர்களை அகற்றிவிட்டேன்.—நீ செய்தபாவங்கட்களில்பாதிபாதிபும் ஷமாரியா செய்ததில்லை; நீயோ உன் அரோசியமானவைகளை அவர்களைப்பார்க்கிலும் பெருகப்பண்ணினாய், நீ செய்த உன்சகல அரோசியமானவைகளினாலும் உன் சகோதரிகளின் நீதிவிளங்கப்பண்ணினாய்.—உன்சகோதரிகளுடையின்மேல்குற்றஞ்சுமத்தின நீ, அவர்களைப்பார்க்கிலும் அதிக அரோசியமானபாவங்களைச்செய்த தினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்: உன்னைப்பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்: நீ உன்சகோதரிகளை நீதிவிளங்கச் செய்தபடியினாலே வெட்கப்பட்டி, உன் இலச்சையைச் சுமந்துகொள்.—நான் சோதோமும் அவள் குமாரத்திகளுமாகிய இவர்களுையும், ஷமாரியாவும் அவள் குமாரத்திகளுமாகிய இவர்களையுஞ்சிறையினின்று மீட்டுக்கொள்ளும்பொழுது, அவர்கள் மத்தியில் உன்னையுஞ்சிறையினின்று மீட்டுக்கொள்வேன்.—அதினால் நீ அவர்களைத்தேற்றுகிறாய், நீ செய்த எல்லாவற்றையும் குறித்துவெட்கப்பட்டி, உன் இலச்சையைச்சுமந்துகொள்வாய்.—உன்சகோதரிகளாகிய சோதோமும், அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்பும் பொழுதும், ஷமாரியாவும், அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்பும் பொழுதும், நீயும் உன் குமாரத்திகளும் உங்கள் முந்தின சீருக்குத் திரும்புவீர்கள்.—உன்னை வெறுக்க இசுகும் ஐரியவின் குமாரத்திகளும், அவளுக்கு நாலு புறத்திலுமுள்ள பெலிஸ்தியரின் குமாரத்திகளும் அவமானம் பண்ணினபொழுது, உன் தீமை வெளியாயிற்றே;—அதற்கு முன் உன் அருகக்கார நாளில் உன் சகோதரியாகிய சோதோமின் நாமத்தை உச்சரிக்கமாட்டாய்.—நீ உன்விடுபசாரத்திற்கும், உன் அரோசியமானவைகளுக்கு மேற்றபலனை அனுபவிப்பாயென்று யெகோ

(௩௭) ஏரே.யசு.உஉ.உசு. புல.ச.அ. ஒசி.உ.ய. நாசு.க.டு. (௩௮) லேவி.உ.ய. உபா.உ.உ.உ. ஆதி.க.க. யாத்த. உ.க.ய.உ. (௩௯) ஒசி.உ.க. (சய) அதி.உ.க.சசு.சஎ. யோவா.அ.டு.எ. (சச) உபா.யசு.யசு. உ.இரா.உ.டு.க. ஏரே. ௩௬.அ. அதி.உ.க.உ.எ. (சசு) சவ.எ.அ.சஉ. (சடு) வச.க. (சசு) உபா.க.உ.க.உ. ஏசா.க.ய. (சஎ) உ.இரா.உ.க.க. வச.ச.அ.டு.க. (சய) மத்.ய.ய.டு. (சசு) ஆதி.யசு.ய. (டு) ஆதி.யசு.யசு. ஆதி.ய.அ.உ.ய. ஆதி.யசு.டு.உ.ச. (டு) ஏரே. ௩.ய.க. மத்.ய.உ.ச.க.உ. (டு) ஏசா.க.க. வச.க.ய.க. ஏரே.உ.ய.யசு. (டு) அதி.ய.ச.உ.உ.உ. (டு) உ.இரா.யசு. டு. உ.நா.உ.அ.ய.ய. ஏசா.எ.க.

டுக வா சொல்லுகிறார்.—உடன்படிக்கையைத் தள்ளி, ஆணையை அவமதித்துச் செய்ததுபோல, நான் உணக்குப்பலனளிப்பேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

கூய பின்பு நான் உன் இளம்பிராயத்தில் உன்னுடன் செய்த உடன்படிக்கையை நினைந்து, உன்னுடன் ஒரு நித்திய உடன்படிக்கையைச் செய்கவேன்.—அச்சமயத்தில் நீ உன் தமக்கையும் உன் தங்கையுமாகிய உன் சகோதரிகளைச் சேர்க்கும் பொழுது, உன் நடையை நினைந்து இலச்சை அடைவாய்: நான் அவர்களை உணக்குக் குமாரத்தினனாகத்தருவேன், ஆனாலும் உன்னுடன் செய்த கூஉ உடன்படிக்கையின்படியல்ல.—நீ செய்தவைகளெல்லாவற்றையும் நான் மன்னிக்கும்பொழுது நீ நினைந்துவியாகுலப்பட்டு, இலச்சையினால் கூக உன்வாயை ஒருபொழுதுநிறிவாதபடி,—நான் உன்னுடன் என் உடன்படிக்கையை ஸ்திரிப்படுத்துவேன்; அதினால் நானே யெகோவாவென்று நீ அறிந்துகொள்வாயென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லிற்று.

வெ. அதிகாரம்.

க. திராட்சக்கொடியையும் இரண்டு கழுதகனையும் உவமித்தல்: வெ. அந்தஉவமைகளின்தாற்பரியத்தை யுஞ்சுவீசேஷமென்னும் விருட்சம் நவெதையுந்தெரிவித்தல்.

யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,—உமனுபுத்திரனே, நீ இலரவேல்வமிசத்தாசிடத்தில் ஒருவிடுகதையையும், உவமையையும் வெளிப்படுத்தி இவ்வாக்கைச் சொல்லு.—பெரிய சிறுகனையும் நீமான இறுகனையுமுடைய பலவருணமுள்ள பெரிய ஒரு கழுத விபானோனில்வந்து, ஒரு ஏரஸ்விரூட்சத்தில் தானிக்கினையை ஒடித்தது.—அதின்தானிக்கினையைக்கொய்து, வர்த்தகதேசத்திற்குக்கொண்டுபோய், வர்த்தகருடைய கசரத்தில் அதைவைத்தது.—அந்தத்தேசத்தின் ஒருமுனையை எடுத்து, செழிப்புள்ள ஒரு வயல்நிலத்திலே கொண்டுபோய், மிருந்தசலத்தினருகே ஒரு அலரிச்செடியைப் போல கட்டினது.—பின்பு அதுவளர்ந்து, படர்ந்து, உயரமில்லாத திராட்சக்கொடியாயிற்று, இதின்கிளைகள் அதற்குநேராகத்திரும்பி வளர்ந்தன, இதின்வீரர்கள் அதற்குக்கீழே இருந்தன: இவ்வீரமாய் அந்தக்கொடி கிளைகளையும் கொழுந்துகளையுமுடையதாயிற்று.—அன்றியும்பெரியசிறுகனையும் அநேக இறுகனையுமுடையவெருருகமுருமிருந்தது: பாருங்கள், இத்தத்திராட்சக்கொடி தன் நவெகிய பாத்திகளுக்குத்தக்கதாய் அது தனக்கதிககீரைப் பாய்ச்சும்படிக்கு அதற்கு கேரே தன் வேர்களைச் செலுத்தி,

தன்கிளைகளைவிரியச்செய்தது.—கிளைகளை விடுவதற்கும், உத்தமதிராட்சக்கொடியாய்க் கனிகொடுப்பதற்கும், இதுமிருந்தசலத்தின் ஓரத்திலுள்ள ஒருநிலத்தில் நடப்பட்டிருந்ததென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லு.—இதுசெழிக்குமா, இதுபட்டுப்போம்படி ஒருவன் வேரோடேபிடுங்கி இதின் கனியைச்சேதிக்கமாட்டானு; வேரோடேபிடுங்குகிறதற்குப்பலவந்தமும் கூட்டமாகிய சனங்களுமில்லாதிருந்தாலும், இதுதானிர்த்த சகல கிளைகளோடும் பட்டுப்போம்.—பாருங்கள், நடப்பட்டானுஞ்செழிக்குமா; இதுதன்மேல்கீழ்க்காற்றுப்படமுமுமையும் வாடிப்போகாதா; இது நடப்பட்ட பாத்திகளிலே வாடிப்போமென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லவுஞ்சொல்லிற்று.

பின்னும் யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,—நீ கட்டளைக்கமையாத வமிசத்தாரை யெகோக்கி, இதின் தாற்பரியம் உங்களுக்குத்தெரியுமா; பாருங்கள், பாபேல் இராசா யெருஷலேமுக்குவந்து, அதின் இராசாவையும் அதின் பிரபுகளையும் பிடித்து, தன்னுடன்பாபேலுக்குக்கொண்டுபோனான்.—இந்த இராச்சியம் உன்னதம்பெருமகமல்தாழ்ச்சியடைந்து, பின் பாபேல் இராசாவின் உடன்படிக்கையைக்கைக்கொள்வதினால் ஸ்திரமாகும்படி,—தேசத்தின் பராகிரமசாலிகளைப் பிடித்துக்கொண்டு போனதுமன்றி, இராசவமிசத்தில் ஒருவனைத் தெரிந்து, அவனோடு உடன்படிக்கையும் பண்ணி, அவனிடத்தில் ஆணையிடுவீவீர்தான்.—ஆனாலும் இவன் தனக்குக் குதிரைகளையும் அதிக சனங்களையும் கொடுத்ததுப்பலேண்டமென்று தன் தூதர்களை எகிப்துக்கு அனுப்பி, அவனுக்கு வீரோதமாகத் துரோகஞ்செய்தான். இவன் அனுகூலமடைவானு, இவ்வீதகாரியங்களைச் செய்பவன் தப்புவானு, உடன்படிக்கையை மீறுகிறவன் விடுவீக்கப்படுவானு;—நான் நித்தியரானால் தன்னை இராசாவாக யெவற்படுத்திய ராசாவின் ஆணையை அவமதித்து, அவனுடைய உடன்படிக்கையைத் தள்ளினவன் அந்த இராசாவோடேகூடப்பாபேல் ஸ்தானமத்தியில் இறத்தேபோவானென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—மிருந்தசனன்களைநாசப்படுத்துகிறதற்கு ஆணைபோட்டுக்கொத்தனங்களைக்கட்டும்பொழுது, பார்வோனும், தன் பராகிரமசேனையோடும் மிருந்த சனத்தோடும் யுத்தத்தில் இவனுக்குச்சகாயஞ்செய்யமாட்டான்.—கைக்கொடுத்து, உடன்படிக்கையைத் தள்ளி, ஆணையை அவமதித்து, இவைகளெல்லாவற்றையுஞ்செய்த இவன் தப்பமாட்டான்.—ஆத வெக

(டுக) அதி. வெ. யெ. யெ. வெ. உபா. உக. யெ. யெ. (கூய) சங். நக. சடு. எரே. கூஉ. சய. (கக) அதி. உய. சக. ஏசா. டு. ச. ஏசா. கூய. ச. கலா. ச. உக., எரே. கூக. கூக., (கஉ) ரோ. கூ. வெ. (சக) ஒசி. உ. யெ. உ. யெ.—(வெ. அதி. கூ.) உ. இரா. உச. யெ. (கி) உபா. அ. எ. அ. கூ. ஏசா. ச. ச. ச. (க) வச. யெ. (எ) வச. யெ. (க) உ. இரா. உ. டி. எ. (ய) அதி. யெ. யெ. ஒசி. யெ. யெ. (யஉ) அதி. யெ. உ. இரா. உச. யெ.—யெ. (யக) அதி. உக. யெ. (யச) உ. இரா. உச. யெ. உ. நானா. கூக. யெ. (யடு) உ. இரா. உச. யெ. உ. நானா. கூக. யெ. உபா. யெ. யெ. ஏசா. கூக. ச. வச. கூ. (யக) எரே. கூஉ. அதி. யெ. யெ. (யஎ) எரே. கூஎ. எ. எரே. டு. உ. ச. (யஅ) க. நானா. உக. உச. புல. டி. ச.

லால் நான் நித்தியராஜை இவன், என்னுடைய ஆணையை அவமதித்து, என் உடன்படிக்கையைத் தள்ளிப்படியினால், அதின்பலனை அவன் தலையின்மேல் வருவிப்பேனென்று ஆண்டவ உயராகிய யெகோவா சொல்லுகிறார்.—அவன் மேல்நான் என்வலையை வீச, அவன் என்கண்ணியில் அகப்படுவான், நான் அவனைப் பாபேலுக்குக் கொண்டுபோவேன், அவன் எனக்குவிரோதமாய்க் கட்டளைமீறினானியித்தம் அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன்.—அவனுடைய சகல படைவருப்புக்கும், தப்பி ஓடுகிற மற்றயாவரும் கட்டுத்தினால் விழுபவர்கள், மீள்கிறுப்பவர்களுக்கு சகல கற்றுத்திசைகளுக்கும் நேராக்சித்த அடிக்கப்படுவார்கள்: இதினால் யெகோவாவாகிய நானே இதைச் சொன்னேனென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

௨௨ ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்கைச் சொல்லுகிறார்; நானும் உயரமான ஏஸ்விருட்சத்தின் துளிக்கிளைகளில் ஒன்றை முறித்து நடுவேன்; அதின்கொழுந்துகையுடைய துளிக்கொம்பில் இளங்கிளையைக் கொய்து, உயரமுஞ்சிரேஷ்டமுமுள்ள ஒரு மலையிலே நடுவேன்.—

௨௩ இஸரவேலின் உயர்ந்தமலையில் அதை நாட்டுவேன்: அது கிளைகளை விட்டுக்கனிந்தரும், உத்தம ஏஸ்விருட்சமாகும்: அதின்கீழே பலவித சிறுகளையுடைய எல்லாப் பறவைகளுந் தங்கி, அதினுடைய கிளைகளின் நிழலிலே வசிக்கும்.—

௨௪ அதினால் யெகோவாவாகிய நான் உயர்ந்த மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை உயர்த்தினேனென்றும், நான் பசுமையான மரத்தை வாடப்பண்ணி, வாடின மரத்தைச் செழிப்பாக்கினேனென்றும், வெளியிலுள்ள விருட்சங்களைல்லா வற்றிற்குந் தெரியவரும்: யெகோவாவாகிய நானே வசனித்தேன், இதை நிறைவேற்றுவேனென்பதைச் சொல்லச் சொல்லிவீறு.

௨௮. அதிகாரம்.

௧. திராட்சக்காய்களை உவமித்தல்: ஞ. நீதியுள்ள பிதாவைத் தேவன் நடத்தும் முறைமை: ௨. துன்மார்க்க பிதாவின் துன்மார்க்க புத்திரனைத் தேவன் நடத்துந்தன்மை: ௩. துன்மார்க்க பிதாவின் சன்மார்க்க புத்திரனைத் தேவன் நடத்தும் முறைமை: ௪. மனந்திரும்பும் பாலியையுநீதிதவறும் நீதிமானையுந் தேவன் நடத்தும் முறைமை: ௫. யெகோவா நியாயஞ் செய்தல்: மனந்திரும்பும்படி சனங்களை எவல்.

பின்பு யெகோவாவின் வாக்கு என்னிடத்தில், இஸரவேல்தேசத்தைக்குறித்து, பிதாக்கள் திராட்சக் காய்களைத்தின்னூர்கள், பின்னாகளின்

பற்கள் கூசுகின்றனவென்னும் இந்தப்பழமொழியைச் சொல்லுகிறதென்ன.—நான் நித்தியராஜை, நீங்கள் இனி இஸரவேலில் இந்தப்பழமொழியைச் சொல்லமாட்டீர்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—பாருக்கள், எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; பிதாவின் ஆத்துமாவும் என்னுடையதுபோல, புத்திரனுடைய ஆத்துமாவும் என்னுடையது: பாவஞ்செய்யும் ஆத்துமாவே மரணமடையும்.

ஒருவன் நீதிமானாகி, நியாயத்தையும் நீதியையுஞ்செய்து, —மலைகளின்மேல் போசனம்பண்ணாதவனும், இஸரவேலின்மீசத்தாரின் விக்கிரகங்களிடத்தில் கண்களை ஏறிடாதவனும், தன் அயலானுடைய மனைவியை அசுசிப்படுத்தாதவனும், நுதுவதியைச் சேராதவனும், —ஒருவரையும் உபத்திரவப்படுத்தாதவனும், கடன்காரனுக்கு ஈட்டைத் திரும்பக்கொடுத்தவனும், எவனுடைய பொருளையாயினும் கொடுமையாய்க் கவராதவனும், பசியுள்ளவனுக்கு அன்னமும் நிருவாணிக்கிரவஸ்திரமும் கொடுத்தவனும், —அநியாயவட்டிக்குப்பணங்கொடாதவனும், அநியாயவட்டியைவாங்காதவனும், அநியாயத்திற்குத் தன் கையைவிடக்கிணைக்காதவனும், தன் அயலானுடைய புச்செய்தவனுமாகி, —என்விதிகளின்படி நடந்து, என் கட்டளைகளைக்காத்து, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவனே சீவிப்பானென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

இவன் பெற்றபுத்திரன் இப்படிப்பட்ட காரியங்களில் ஒன்றையுஞ்செய்யாமல் திருடுகிறவனும், இரத்தஞ் சிந்துகிறவனுமாகி, —இப்படிப்பட்டவைகளைச் செய்வதன்மீது, மலைகளின்மேல் போசனம்பண்ணும், தன் அயலானுடைய மனைவியை அசுசிப்படுத்தி, —தரித்திரரையும் திக்கற்றவர்களையும் உபத்திரவப்படுத்தி, கொடுமையினால் பொருளைக்கவரந்து, ஈட்டைத் திரும்பக்கொடாமல், விக்கிரகங்களிடத்தில் தன்கண்களை ஏறிட்டு, அரோசியமானதைச் செய்து, —அநியாயவட்டிக்குக்கடன்கொடுத்து, அநியாயவட்டி வாங்குவானாகில் அவன் சீவிப்பானாய்: இந்த அரோசியமானவைகளை எல்லாஞ்செய்ததினால் அவன் மரிப்பானே; அவன் இரத்தப்பழி அவன்மேல் தவரும்.

இன்னும், பாருக்கள், இவன்பெறும்புத்திரன் யெசுதன் பிதாசெய்த சகல பாவங்களுயுக்கண்டு உற்றுணர்ந்து, அவைகளின்படி செய்யாமலும், —மலைகளின்மேல் போசனம்பண்ணாமலும், இஸரவேல்வமிசத்தாரின் விக்கிரகங்களிடத்தில் தன்கண்களை ஏறிடாமலும், தன் அயலானுடைய மனை

(௨௨) அதி. ௨௨. ௩௩. அதி. ௨௨. ௩௪. (௨௩) அதி. ௨௨. ௨௪. (௨௪) ஏசா. ௩. ௧. ஏரே. ௨௩. ௩. சக. ௩. ௮. ஏசா. ௩. ௨. சங். ௨. ௧. (௨௬) ஏசா. ௨. ௨. ௩. மீகா. ௪. ௧. அதி. ௩. ௧. தானி. ௪. ௨. (௨௪) லூக். ௧. ௩. ௨. அதி. ௨. ௨. ௨. ௪. — (௨௮. அதி ௨.) ஏரே. ௩. ௨. ௨. ௩. புல. ௩. ௪. (௪) ரோ. ௧. ௨. ௩. (௬) அதி. ௨. ௨. ௩. லேவி. ௨. ௨. ௨. ௨. லேவி. ௨. ௨. ௨. ௩. (௬) யாத். ௨. ௨. ௨. ௩. லேவி. ௨. ௨. ௨. ௪. உபா. ௨. ௨. ௨. ௩. உபா. ௩. ௨. ௨. ௩. ஏசா. ௩. ௨. ௨. ௩. மத். ௨. ௨. ௩. ௩. ௩. (௮) யாத். ௨. ௨. ௨. ௩. லேவி. ௨. ௨. ௩. ௩. உபா. ௨. ௩. ௩. ௩. சங். ௩. ௩. ௩. ௩. உபா. ௩. ௩. ௩. சக. ௩. ௩. ௩. (௯) ஆமோ. ௩. ௪. (௧௦) ஆதி. ௩. ௧. யாத். ௨. ௨. ௨. ௩. எண். ௩. ௩. ௩. ௩. (௧௨) அதி. ௩. ௩. ௩. ௩. (௧௩) லேவி. ௨. ௩. ௩. ௩. ௩. அப. ௩. ௩. ௩.

யக வியை அசுசிப்படுத்தாமலும், ஒருவரையும் உபத்திரவப்படுத்தாமலும், சுட்டைவைத்திருக்காமலும், கொடுமையினால் பொருளைக்கவராமலும், பசியுள்ளவனுக்கு அன்னத்தைக்கொடுத்து, நிருவாயிணிக்ருவல்திரத்தைத் தரிப்பித்து, -தரித்திரன்மேல்கைவைத்து உபத்திரவஞ் செய்யாமலும், அநியாயவட்டிவாசியைவாங்காமலும், என்சுட்டளைகளைக்காத்து, என்விதிகளின்பபடி நடப்பானுகில் அவன் தன்பிதாவின் அக்கிரமத்தினிமித்தம்மரிப்பதில்லை, அவன்சீலிப்பானே. -அவன்பிதாவோ, கொடுமையாய் உபத்திரவப்படுத்தி, கொடுமையினால் தன்சுகோதரனுடைய பொருளைக்கவர்த்து, தன்சனங்களுக்குள் நன்மைசெய்யாமலிருந்தபடியால் அவன் தன் அக்கிரமத்திலேமரிப்பான்.

யக இதென்ன, புத்திரன் தன்பிதாவின் அக்கிரமத்தை அனுபவிக்கிறதில்லையாவென்று சொல்லுகிறீர்கள்; புத்திரன் நியாயத்தையும் நீதியையுஞ் செய்து, என் விதிகளெல்லாவற்றையுங்காத்து, அவைகளின்படி நடந்தால் அவன் சீலிப்பானே. -

உய பாவஞ்செய்யும் ஆத்துமாவே மரணமடையும். புத்திரன் பிதாவின் அக்கிரமத்தைச் சுமக்கமாட்டான், பிதா தன்புத்திரனுடைய அக்கிரமத்தைச் சுமக்கமாட்டான்: நீதிமான் தன்நீதியை அனுபவிப்பான், நீயன் தன்நீமையை அனுபவிப்பான். -

உக துன்மார்க்கன் தான்செய்த எல்லாப்பாவங்களை யும் விட்டுத்திரும்பி, என்சுகலவிதிகளையுங்கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையுஞ்செய்வானுகில் அவன் சீலிப்பானே, அவன் மரணமடை யான். -

உஉ யான். -அவன் சுட்டளைமீறிச்செய்ததோஷங்களில் ஒன்றும் அவனுக்குச்சொல்லப்படமாட்டாது: அவன் தான்செய்தநீதியினால் சீலிப்பான். -

உக துன்மார்க்கன் மரிப்பது எனக்குப்பிரியமா; அவன் தன் துன்னெறியை விட்டுச்சீலிப்பதல்லவா எனக்குப்பிரியமென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

உச நீதிமான் தன்நீதியை விட்டுவிடிகி, அக்கிரமத்தைச் செய்து, துன்மார்க்கன்செய்கிறசுகல அரோசியமானவைகளின்படிக்குஞ்செய்வானுகில், சீலிப்பானா, அவன்செய்த நீதி ஒன்றும் எண்ணப்படவதில்லை: அவன் தான்சுட்டளைமீறுதலாகிய தன் அக்கிரமத்திலுந்தான்செய்ததன்பாவத்திலும் மரிப்பான்.

உடு ஆயினும் நீங்கள் ஆண்டவரின் நெறி நேர்மையல்லவென்று சொல்லுகிறீர்கள். இஸரவேல்வயிசத்தாரே, கேளுங்கள்; என்நெறிநேர்மையுள்ளதல்லவா, உங்கள் நெறியல்லவோ நேர்மையற்றது. -நீதிமான் தன்நீதியை விட்டுவிடிகி, அக்கிரமத்தைச் செய்து அதினால் மரிக்கும்பொழுது, தான்செய்த தன்பாவத்தினிமித்தம் மரிப்பான். -

(யஅ) அதி.கூ.யஅ. (யக) யாத்.உய.டு. உபா.டு.க. உ.இரா.உக.உச. (உய) வச.ச. உபா.உச.யக. உ.இரா.யச.க. உ.நா.உ.உ.ச. ஏரே.கக.உக.கூய. எசா.கூ.ய.யக. ரோ.உ.க. (உக) வச.உ.எ. அதி.கூ.ய.உ.யக. (உஉ) அதி.கூ.ய.க. (உக) க.தீமோ.உ.ச. உ.பேதுரு.கூ.க. (உச) அதி.கூ.உ.ய. உ.பேதுரு.உ.உ.ய. (உடு) அதி.கூ.ய.எ.உ.ய. (உசு) வச.உ.ச. (உஎ) வச.உ.க. (உஅ) வச.ய.ச. (உக) வச.உ.டு. (கூ) அதி.கூ.உ.ய. மத்.கூ.உ. வெளி.உ.டு. (கக) எபே.ச.உ.உ.உ.க. ஏரே.கக.உ.கூ. (கஉ) புல.கூ.கூ. அதி.கூ.ய.க. உ.பேதுரு.கூ.க. - (யக) அதி.க. அதி.உச.ய.எ. (க) உ.இரா.உக.கக. கஉ. (ச) உ.இரா.உக.கக. உ.நா.உ.கக.ச. ஏரே.உ.உ.ய.க. (டு) உ.இரா.உக.கச. (சு) ஏரே.உ.உ.ய.க. - (யஎ) வச.க.

துன்மார்க்கன் தான்செய்துவந்தநீமையை விட்டு, உஎ நியாயத்தையும் நீதியையுஞ்செய்வானுகில், தன் ஆத்துமாவை இரட்சித்துக்கொள்ளுவான். -அ உஅ வன் உற்றுணர்ந்து, தான்சுட்டளைமீறிச்செய்த எல்லா அக்கிரமங்களையும் விட்டுத்திரும்புகிறபடியால் சீலிப்பானே, அவன் மரிப்பதில்லை. -ஆயி உக னும் இஸரவேல்வயிசத்தார் ஆண்டவருடைய நெறிநேர்மையல்லவென்று சொல்லுகிறீர்கள். இஸரவேல்வயிசத்தாரே, என்நெறிகள் நேர்மையுள்ளவைகளல்லவா; உங்கள் நெறிகளல்லவா நேர்மையற்றவைகள். -ஆதலால் இஸரவேல்வயிசத்தாரே, நான் உங்களுக்கு நெறிகளின்படி உங்களை நியாயம்விசாரிப்பேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார். நீங்கள் மனத்திரும்புங்கள், உங்களுக்குள் எல்லா அதிகக் கிரமங்களையும் விட்டுத்திரும்புங்கள்; அப்பொழுது உங்கள் அக்கிரமம் உங்களுக்கேட்டுக்குக்காரணமாயிருக்கமாட்டாது.

நீங்கள் சுட்டளைமீறிச்செய்த உங்கள் சுகல அக்கிரமங்களையும் உங்களுக்குவிடக்கி, உங்களுக்காகப் புதுஇருதயத்தையும் புதுஆவியையும் உண்டெண்ணுங்கள்: இஸரவேல்வயிசத்தாரே, நீங்கள் மரிக்கவேண்டியதென்ன. -மரிக்கிறவ கூஉ னுடைய மரணத்தினால் எனக்குப்பிரியமில்லை, ஆதலால் நீங்கள் திரும்பிச்சீலிப்பீர்களாகவென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

யக. அதிகாரம்.

க. சிங்கக்குட்டிகளை உவமித்து இஸரவேலின்பிரபுகளினிமித்தம் புலம்பல்: ய. திராட்சக்கொடியை உவமித்தல்.

மேலும் நீ இஸரவேலின்பிரபுகளைக் குறித்துப் புலம்பி, இவ்வாக்கைச் சொல்லு. -உன்மாதா எவ்விதமானவள், ஒரு பெண்சிங்கம்: அவன் சிங்கங்களுக்குள் எப்பெடுத்து, இளஞ் சிங்கங்களுக்குள் தன் குட்டிகளை வளர்த்தான். -பின்பு அவன் குட்டிகளிலொன்றை வளர்க்க அவன் இளஞ்சிங்கமாகி, இரைகவரப்பழகி, மனிதரைபட்சித்தான். -புறச்சாதியாரும் அவனைக் குறித்துக்கேள்விப்பட்டார்கள்; அவன் அவர்கள் குழியிலே அகப்பட்டான், அவனைச் சங்கிலிகளினாலே கட்டி, எடுத்து தேசத்திற்குக் கொண்டுவரானார்கள். -பெண்சிங்கங்காத்து, தன்நம்பிக்கைவிருதாவென்று கண்டு, தன் குட்டிகளில் வேறொன்றைத் தெரிந்து, அவனை இளஞ்சிங்கமாக்கினான். -அவனும் இளஞ்சிங்கமாகிச் சிங்கங்களோடே அங்குமிங்குந்திரிந்து, இரைகவரப்பழகி, மனுஷரைபட்சித்தான். -அவர்களுடைய பழம் அரமனைகளை அறிந்து, அவர்கள் நகரங்களைப்பாழாக்கினான்; அ

வன் கருச்சிக்குள் சத்தத்தினாலே தேசம் அதின் அ புரணத்தொடு வெறுமையாயிற்று.-அப்பொழுது புறச்சாதியார்சுற்றிலுமுள்ள நாடுகளிலிருந்து அவனுக்கு விரோதமாய்வந்து, அவன்மேல் தங்கள் வலையைவிச, அவன்அவர்களுக்குழியில்அகப்பட்ட டான்.-அதினால்கனங்கள்சங்கிலிகளைமாட்டி, ஒரு கூட்டில் உட்படுத்தி, பாபேல் இராசாவிடத்தில் கொண்டுபோனார்கள்: இலரவேலின் மலை கள்ளேல் அவன் கருச்சிப்புமினிக்குகேளாதபடி, அரசனை இடங்களில் அவனை அடைத்தார்கள்.

ய நீ அமைதியாயிருக்கையில்உன்மாதா நீரருகே நடப்பட்ட ஒரு திராட்சக்கொடிக்கொப்பான வன்: சலமிருகியினால் அது மிகவுங்கிளைத்துக் க வக னித்தந்தது.-அரசானுகிறவர்களுடைய செங்கோ லுக்கேற்ற பலத்தகொம்புகள் அதிலிருந்தன, அதின்வளர்த்தி நெருங்கிய கிளைகளுக்குள் உயர ஒங்கி, மிகுதியான கிளைகளுக்குள்ளே மேலாகத் தோன்றிற்று.-ஆனாலும் அது உக்கிரத்தினாலே பி டெங்கப்பட்டத்தரையிலே தள்ளப்பட்டது, கீழ்க் காற்றினால் அதின்பழம் காய்ந்து போயிற்று: அதின் திடமானகொம்புகள் முறிந்து காய்ந்துபோ யுக யின; அக்கினி அவைகளைப்படுத்தித்தது.-இப் பொழுது அதுவனத்திலே நீரில்லாமல் வறண்ட யச நிலத்தில் நடப்பட்டிருக்கின்றது.-அதின் கிளை யிலுள்ள ஒருகொம்பினின்ற அக்கினி புறப்பட்டு அதின்கனிகளை நாசப்படுத்திற்று, அரசானுஞ் செங்கோலுக்கேற்ற ஒருதிடமானகொம்பு இனி அதிலேயில்லை. இதுவேபுலம்பல், புலம்பலே யாகுமென்றுசொல்லிற்று.

உய. அதிகாரம்.

க. இலரவேலின் முதியோர் தம்மிடத்தில்உசாவு வதற்கு யெகோவா இடங்கொடாமல்மறுத்தல்: ச. அவர்கள் எகிப்தில் கட்டளைமீறல்: டி. வனத்திலேகட்டளைமீறல்:உஎ. தேசத்திலேகட்டளைமீறல்:கக. சுயதேசத்தில்எகமாய்க்கூடல்.

முழாம்வருஷம் ஐந்தாம் மாதம் பத்தாந்தினத்தில், இலரவேலின் முதியோர் சிலர் யெகோவாவிடத்தில் உசாவுகிறதற்குவந்து, எனக்குமுன்னாகஉட்காந்தார்கள்.-அப்பொழுது யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,-மனுபுத்திரனே, நீ இலரவேலின் முதியோருடனே பேசி, அவர்களைநோக்கி, நீங்கள் என்னிடத்தில் உசாவுகிறதற்கு வந்தீர்களாவென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்; நான் நித்தியராஜால் நீங்கள் என்னிடத்தில் உசாவவிடேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.-மனுபுத்திரனே, நீ அவர்களுக்

காகப் பரிந்துபேசுவாயா, பரிந்துபேசுவாயா; நீ அவர்கள்முன்னோரின் அரோசியமானவைகளை அவர்களுக்குத்தெரிவிப்பாயாக, நீ அவர்களிடத்தில் இவ்வாக்கைச்சொல்லு.

நான் இலரவேலுத்தெரிந்துகொண்டு, யாக்குபுலமிசத்துச்சனங்களுக்குக் கைஎடுத்து, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குவெளிப்படுத்தியநாளில், நான் உங்கள் தேவனாகிய யெகோவா வென்றுசொல்லி அவர்களுக்குக் கையெடுத்தேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.-நான் அவர்களைஎகிப்துதேசத்தினின்ற புறப்படுத்தி, பாலுந்தேனும் பெருகிற தேசமாகிய சகலதேசங்களிலும் மகிமைபுள்ள ஒருதேசத்தைத்தெரிந்து, அதில் அழைத்துப் போவேனென்று நான் அவர்களிடத்தில்ஆணையிட்டநாளில்,-அவர்களைநோக்கி, நீங்களனைவரும் உங்களுக்கண்கண்ட அரோசியமானவைகளைத்தள்ளுங்கள், எகிப்தினவிக்கிரகங்களால் உங்களை அசுசிப்படுத்தாதிருங்கள்; நானேஉங்கள் தேவனாகிய யெகோவாவென்றேன்.-அவர்களோள்வாக்குக்குச்செவிகொடுக்கவிரும்பாமல், என்கட்டளையைமீறினார்கள்: அவர்கள்யாவருந் தங்கள் தங்கள் கண்களுக்கு வெறுக்கப்பட்டத்தக்கவைகளைத் தள்ளாமலும், எகிப்தினவிக்கிரகங்களைவிட்டு நீங்காமலும் இருந்தார்கள்: அப்பொழுது நான் எகிப்துதேசத்தின்மத்தியில் அவர்களுக்குவிரோதமாய் என்கோபத்தை நிறைவேற்றும்படி, அவர்கள்மேல் என் உக்கிரத்தைச் சொரியப்பண்ணுவேனென்றேன்.-ஆகிலும் இவர்களை எகிப்து தேசத்தினின்ற புறப்படுத்தினதினால், இவர்களிருந்த தேசத்தாருக்குள்ளைவெளிப்படுத்தப்பட்ட அந்நியருக்கு முன் என்னாமம் அசுத்தப்பட்டாதபடி நான் கிருபைசெய்தேன்.

ஆதலால் நான் இவர்களைஎகிப்துதேசத்தினின்ற புறப்படுத்தியது, வனத்திலே கொண்டுவிடேன்.-நான்என்விதிகளைஇவர்களுக்குக்கொடுத்தேன், என்கட்டளைகளைஇவர்களுக்குத்தெரிவித்தேன், அவைகளின்படிசெய்யும் எந்தமனுஷனுஞ் சீவிப்பானே.-மேலும் நான் தங்களைப்பரிசெய்ததம்பண்ணுகிற யெகோவாவென்று இவர்கள் அறியும்பொருட்டு, இவர்களுக்கும்எனக்கும் நடுவே அடையாளமாகஎன்ஓய்வுநான்களை ஏற்படுத்தினேன்.-ஆனாலும் இலரவேல்வமிசத்தார் வனத்தில் எனக்குவிரோதமாய்க்கட்டளைமீறினார்கள்: இவர்கள்என்விதிகளின்படிநடக்கவில்லை, அமைந்துநடக்கிறமனிதனைச்சீவிப்பிக்கும் என்

(அ) உ.இரா.உச.உ. (க) உ.நானா.கசு.சு. எரே.உஉ.யு. (ய) அதி.யெ.சு. உபா.அ.எ.அ.க. (யக) அதி.கக.க. தானி.ச.யக. (யஉ) அதி.யெ.ய. ஒசி.யக.யெ. (யச) நிசா.க.யெ. உ.இரா.உச.உய. புல.ச.உய.- (உய. அதி. க.) அதி. அ.க. (க) அதி.யச.க. (ச) அதி.உஉ.உ. அதி.யச.உ. (டு) யாத்.ச.எ. உபா.எ.சு. யாத்.சு.அ. யாத்.க.அ. உபா.ச. கசு. யாத்.உய.உ. (சு) யாத்.க.அ.யெ. உபா.அ.எ.அ.க. எரே.கஉ.உஉ. சங்.சஅ.உ. தானி.அ.க. சக.எ.யச. (எ) உ.நானா.யெ.அ. லேலி.யெ.எ. உபா.உக.யசு.யெ.யு. யோசு.உச.யச. (க) யாத்.கஉ.யஉ. எண்.யச.யக., உபா. க.உஎ. அதி.கசு.உக.உஉ. (ய) யாத்.யக.யெ. (யக) உபா.ச.அ. நிசி.க.யக.யச. சங்.ாசஎ.யக.உய. லேலி.யு.அ.டு. ரோ.யெ.டு. கலா.க.யஉ. (யஉ) யாத்.உய.அ. உபா.டு.யஉ. நிசி.க.யச. (யக) எண்.யச.உஉ. நீதி.க.உடு. யாத்.யச. உஎ. எண்.யச.உக. சங்.ாச.உக.

கட்டளைகளை அவர்கள் அவமதித்தார்கள்; நான் ஏற்படுத்திய ஒய்வுநாங்களை மிகவும் அசுசிப்படுத்தினார்கள்: அறிஞல் நான் அவர்களை வனத்திலே நாசப்படுத்தும்படி என் உக்கிரத்தை அவர்கள் லசமேல் சொரியப்பண்ணுவேனென்றேன்.—ஆயினும் நான் அவர்களைப் புறப்படுத்தக்கண்ட அந்நியதேசத்தாருக்கு முன்பாக என்நாமம் அசுத்தப் படுபடாதபடி கிருபை செய்தேன்.—அவர்கள், தங்கள் மனந் தங்கள் விக்கிரகங்களைப் பின்பற்றினபடியால் என்விதிகளின்படி நடவாமல், என்கட்டளைகளை அவமதித்து, என் ஒய்வுநாங்களை அசுசிப்படுத்தினார்கள்;—ஆதலால் நான் அவர்களுக்குத்தத்தம்பண்ணினது, பாலுந்தேனும் பெருகுகிறது, சகல தேசங்களிலும் மகிமையுள்ளதாகிய தேசத்தில் அவர்களைக் கொண்டுவரேனென்று வனத்தில் அவர்களுக்குக்கையெடுத்தேன்.—ஆயினும் அவர்களை அழிக்காமல் என்கண் அவர்களைக் கட்டாட்சித்தது, நான் அவர்களை வனத்திலே நிருபுலமாக்கவில்லையே.—வனத்திலே நான் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி, நீங்கள் உங்கள் பிதாக்களின் விதிகளின்படி நடக்கவேண்டாம், அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாதிருங்கள், அவர்களுடைய விக்கிரகங்களினால் உங்களை அசுசிப்படுத்தாதீருங்கள்.—நானே உங்கள் தேவனாகிய யெகோவா; நீங்கள் என்விதிகளின்படி நடந்து, என் நியாயங்களைக் காத்து, அவைகளின்படி செய்து, —என் ஒய்வுநாங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவாவென்று நீங்கள் அறியும்பொருட்டு, அவைகள் எனக்கும் உங்களுக்கும் நடுவே ஒரு அடையாளமாயிருக்கின்றனவென்றேன்.—ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விரோதமாய்க் கட்டளைமீறினார்கள்: அவர்கள் என்விதிகளின்படி நடக்கவில்லை, அமைந்து நடக்கிற மனிதனைச் சீவிப்பிக்கிற என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமல் என் ஒய்வுநாங்களை அசுத்தப்படுத்தினார்கள்: ஆதலால் நான் வனத்தில் அவர்களுக்கு விரோதமாக என் கோபத்தை நிறைவேற்றும்படி அவர்கள்மேல் என் உக்கிரத்தைச் சொரி உயப்பண்ணுவேனென்றேன்.—ஆகிலும் நான் என்கையைத்தடுத்து, அந்நியதேசத்தாருக்கு முன்பாக என்நாமம் அசுத்தமாகாதபடி கிருபை செய்தேன், அவர்கள் காணநான் அவர்களைப் புறப்படச் செய்தேன்.—அவர்கள் என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் என்விதிகளை அவமதித்து, என் ஒய்வுநாங்களை அசுத்தப்படுத்தி, தங்கள் தங்கள் பிதாக்களின் விக்கிரகங்களின்மேல் கண்வைத்தபடியினால், —நான் அவர்களைப் புறச்சாதியாருக்குள்ளே சிதற அடித்துத் தேசங்களிலே அவர்களைத் தூற்றி விடுவேனென்று வனத்தில் அ

வர்களுக்குக் கைஎடுத்தேன்.—ஆதலால் நன்மை உடு தராதவிதிகளையும், அவர்கள் சீவிக்கிறதற்கேது வல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்கு ஒப்பித்தேன்.—அவர்கள், நானே யெகோவாவென்று அறிவதற்கேதுவாகத்தங்களை நான் வெறுமையாக்கும்படி, தங்கள் முதற்பேறெல்லாவற்றையும் அக்கினியில் செல்லப்பண்ணினதினிமித்தம், நான் அவர்களுடைய காணிக்கைகளினால் அவர்களை அசுசிப்படுத்தினேன்.

ஆதலால் மனுபுத்திரனே, நீ இஸரவேலின்வ உமியசத்தாருடன்பேசி, அவர்களை நோக்கி, உங்கள் முன்னோர் எனக்கு விரோதமாக என்கட்டளைமையமீறி என்னென்று வுணர்த்தார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லு.—அவர்களுக்களிப்பேனென்று உஅநான் அவர்களுக்கு ஆணையிட்டதேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்தபின்பு, அவர்கள் ஒவ்வொரு உயர்ந்தகுன்றையும் நெருங்கிய எல்லாமரங்களையும் கண்டு, அங்கே தங்கள் பலிகளைச் செலுத்தி, என்னைக்கோப்படுத்தும் வைவேத்தியங்களைப்படைத்தார்கள்: அங்கே சுகந்தகிரவியங்களை ஆயத்தப்படுத்தினார்கள், அங்கேயும் பாணவிகளைச் சொரிந்தார்கள்.—அப்பொழுது நான் அவர்களை நோக்கி, நீங்கள் போகிற உயர்ந்தஸ்தானமென்னவென்றேன்; இந்நான் வரைக்கும் பாமாவென்னும் பெயர் அதற்கு வழங்கியிருக்கின்றது.—ஆதலால் நீ இஸரவேல்வமியசத்தாரை நோக்கி, இஸரவேல்வமியசத்தாரே, நீங்கள் உங்கள் முன்னோரைப்போல அசுசியானீர்களா, அவர்களுடைய அரோசியமானவைகளின்படி நீங்களுக்குச் சொரம்போகிறீர்களாவென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—நீங்கள் உங்கள் புத்திரரை அக்கினிக்கடாகச் செல்லப்பண்ணி, உங்கள் காணிக்கைகளைச் செலுத்தும் பொழுது, உங்கள் சகலவிக்கிரகங்களினாலும் உங்களை இந்நான் வரைக்கும் அசுசிப்படுத்துகிறீர்கள்: நீங்கள் என்னிடத்தில் உசாவவிடுவேனா; நான் நித்தியரானால் நீங்கள் என்னிடத்தில் உசாவவிடேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—மரத்தை யுங்கல்லையுஞ்சேவித்து, தேசக்கூளினுள்ளவமியசத்தாராகிய புறச்சாதியாரைப்போலிருப்போமென்று உங்கள் சிந்தையில் கொண்டபடி நீங்கள் சொல்லுவது ஒரு பொழுதும் நடவாது.

நான் நித்தியரானால் நான் திடமானகையினாலும், ஒங்கியபுயத்தினாலும், சொரிந்தகோபத்தினாலும் உங்களை அரசாளுவேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—நான் உங்களைச் சனக்கூட்டத்தினின்று புறப்படுத்துவேன், நீங்கள் சிதற அடிக்கப்பட்ட தேசங்களினின்று திடமானகையினாலும், ஒங்கியபுயத்தினால்

(யச) வச.க.உஉ. (யடு) எண்.யச.உஅ. (யசு) எண்.யடு.கக. ஆமோ.டு.உடு,உச. அப்.எ.ச.உ.சக. (யஎ) சங்.எஅ. கூஅ. (யக) உபா.டு.கஉ.கக. (உய) எரே.ய.எ.உஉ. (உச) எண்.உடு.க.உ. உபா.க.உக.உச. வச.யக.யக. (உஉ) சங்.எஅ.கூஅ. (உச) லேவி.உச.கக. உபா.உஅ.கச. சங்.கா.உஎ. எரே.ய.டு.ச. (உடு) சங்.அக.யக. ரோ.க.உச. உ.தெச.உ.யக. (உச) உ.இரா.ய.எ.ய.எ. உ.நா.எ.உ.அ.க. எரே.க.உ.கடு. அதி.ச.எ. (உஎ) ரோ.உ.உச. (உஅ) வசா.டு.எ.டு. அதி.யக.யக. (கச) வச.உச. (கஉ) அதி.யக.டு. (கக) எரே.உச.டு.

அவர்கள்முன்பாக மனங்கசந்து பெருமூச்சுவி
 ௭ ௭.—அவர்கள் உன்னைநோக்கி, ஏதிலுலே நீ பெ
 ருமூச்சுவிடுகிறாயென்று கேட்கும்பொழுது, ச
 மாசாரங்களினிமித்தமே; அதுவருகின்றது: அப்
 பொழுது ஒவ்வொரு இருதயமுங்கரைந்துபோ
 கும், சகல கைகளும் மெலிவடையும், ஒவ்வொ
 ரு ஆத்தமாவுஞ் சோர்ந்துபோகும், முழங்கால்
 களெல்லாஞ் சலத்தைப்போல அலையும்: பாருங்
 கள், அதுவருகின்றது, சித்தியாகுமென்று ஆண்
 டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதா
 க உத்தரஞ் சொல்லென்றுஞ்சொல்லிற்று.

அ பின்பு யெகோவா வின் வாக்கு என்னி
 ௮ க டத்தில்,—மனுபுத்திரனே, நீதீர்க்கதரிசனஞ்சொல்
 லி, கட்கம், கட்கமே கூர்மையாக்கப்பட்டது,
 ௯ அது துலக்கப்பட்டது.—மகாசங்காரஞ் செய்கிற
 தற்கு அது கூர்மையாக்கப்பட்டது; மின்னத்தக்
 கதாக அது துலக்கப்பட்டது: நாம் சந்தோஷப்
 படலாகுமா; அதுஎன்புத்திரனுடையகோல், எந்
 10 தமரத்தையும் அவமதிக்கும்.—அது கையிற் பிடிக்க
 ப்படும்பொருட்டு அதைத்துலக்கக்கொடுத்தார்:
 கொலைசெய்பவன்கையில்கொடுக்கும்படி அந்
 11 தக் கட்கம் கூர்மையாக்கப்பட்டதைச் சொல்
 12 லென்று யெகோவா சொல்லுகிறார்.—மனுபுத்
 திரனே, நீ அழுது அலறு: அது என்சனங்களின்
 மேலும் இஸரவேலரின்கலபிரபுகளின்மேலும்
 வரும: என்சனங்களின்மேல்கட்கத்தினிமித்தம்
 பயங்கரங்கள்வரும்: ஆதலால் நீ உன் தொடையில்

13 அடித்துக்கொள்.—அதுபரீட்சிக்கப்பட்டது, அது
 செங்கோலை அவமதித்தாலோ, இதனில்லாதென்
 று ஆண்டவராகிய யெகோவா சொல்லு
 14 கிறார்.—ஆதலால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிச
 னஞ்சொல்லி கைகொட்டி, கட்கத்தை இரண்டு
 15 தரங்கொண்டுவா, மூன்றுதரங்கொண்டுவா, அ
 து கொலைசெய்யப்பட்டவர்களின்கட்கம்: அது
 அந்தரங்க அறைகளில் பிரவேசிக்கும் மகாசங்கா
 16 ரத்தின்கட்கம்.—அவர்களுடைய இருதயங்க
 ரையவும், அவர்களுடைய இடிவுகள்மிசுக்
 கவும், அவர்களுடைய வாசல்களெல்லாவற்றிற்
 17 கும் விரோதமாய்த்துலக்குங்கட்கத்தை ஏற்படுத்தி
 னேன்: ஆ, அது துலக்கப்பட்டது, சங்காரத்
 18 திற்காகக் கூர்மையாக்கப்பட்டது.—நீ எத்தத்தி
 சைக்கும்போ, வலப்புறமாயினும் இடப்புறமாயி
 19 னும் உன்முகத்திரும்புமெவ்விடத்திற்கும்போ.—
 20 ன நான்கையோடேகைகொட்டி என்சகாபத்தை ஆ
 றப்பண்ணுவேன்: யெகோவாவாகிய நானே
 இவ்வாக்கைச் சொன்னேனென்பதாகச்
 சொல்லென்றுஞ் சொல்லிற்று.

21 யி திரும்பவும் யெகோவா வின் வாக்கு என்
 22 க ணிடத்தில்,—மனுபுத்திரனே, பாபேலுடைய இ
 ராசாவின் கட்கம் வரத்தக்கதாக இரண்டெழிக

ளை ஆயத்தப்படுத்து: இரண்டும் ஒருநேசத்தினி
 ன்றவரவேண்டும்: நீ உனக்காக ஒருஸ்தானத்தைத்
 தெரிந்துகொள், கரத்திற்குப்போகிற வழியின்
 முனையில் அந்தஸ்தானத்தைத் தெரிந்து
 கொள்.—கட்கம் வரத்தக்கதாக அம்மோன்புத்திர உய
 ரின்கரமாகிய ரப்பத்துக்கு விரோதமாக ஒருவ
 ழியையும், யூதாவின்மதில்கூழ்ந்த யெருஷலே
 முக்கு விரோதமாய் வேறொருவழியையுக்குறிப்
 பாயாக.—பாபேல் இராசா இரண்டெழிகள் சங்
 திக்குமிடத்திலினின்று நிமித்தம்பார்த்து, அம்புக
 னைத் துலக்கினான், விகிரகங்களிடத்தில் உசா
 வினான், ஈரலைப்பார்த்தான்.—மதிலை இடிக்குங்
 ௨௨ கருவிகளைநியமிக்கவும், சங்காரத்தில் வாய்திறக்
 கவும், ஆரவாரமாய்ச்சத்தமிடவும், வாசல்களுக்
 கு விரோதமாய்க் கருவிகளை ஏற்படுத்தவும், அ
 னைபோடவும், கொத்தனத்தைக்கட்டவும் யெரு
 ஷலேமுக்கு விரோதமாகநிமித்தம் அவன்வலப்
 புறத்தில் உண்டாகும்.—ஆணையிட்டவர்களுக்
 ௨௩ குமுன்பாக இந்த நிமித்தம் ஒரு பொய்ப்போலத்
 தோன்றும்: ஆயினும் அவர்கள் பிடிக்கப்படும்
 பாடி இவன் அவர்களுடையதோஷத்தை நினைப்
 பான்.—ஆதலால் உங்கள் அக்கிரமங்கள் வெ உச
 ளிப்பட்டதினாலும், உங்கள்சகலகிரியைகளின்
 தோஷங்களும் பிரத்தியட்சமானதினாலும், உங்
 கள் குற்றத்தைநினைவிலே வரப்பண்ணினீர்கள்;
 இதினிமித்தம் நீங்கள்நினைவில்வருவீர்கள், கை
 யிலகப்படுவீர்களென்று ஆண்டவராகிய யெ
 கோவா சொல்லுகிறார்.

அசுத்தமும் பாவமுமுள்ள இஸரவேலின் பி
 ௨4 ரபுவே, பாவமிற்றைந்த சமயத்தில் உன்நினம்
 வந்தது.—முடிவாய அகற்று, கிரீடத்தைத்தூர்ப்ப உச
 25 ட்த்து: அது இனிமுன்போலிராது: தாழ்ந்தவனை
 உயர்த்து, உயர்ந்தவனைத்தாழ்த்து.—நான் கவிழ்ப்பேன்
 26 பேன், கவிழ்ப்பேன், அதைக்கவிழ்ப்பேன்: உரி
 மைக்காரன் வருமட்டும் அது இனி இராது; இ
 27 வனுக்கே நான் அதை அளிப்பேனென்று ஆண்
 டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனஞ்சொல்லு, ௨௮
 ஆண்டவராகிய யெகோவா அம்மோனிய
 ரைக்குறித்தும் அவர்களுடைய அவமானத்தைக்
 குறித்தும் இவ்வாய அகற்று, கிரீடத்தைத்தூர்ப்ப
 29 னுக்கு: பாபேல் இறைந்தசமயத்தில், தங்கள் தினத்தைக்கண்டுகொ
 லையுண்டதுன்மார்க்கரின்பிடிகளின்மேல் உன்
 30 னை எறியும்படிக்கு,—அவர்கள் உன்னைக்குறித்
 31 து அபத்தமானதைத்தரிசிக்கையிலும் உனக்குப்
 பொய்க்குறிபார்க்கையிலும் கட்கம், கட்கமே
 32 உருவப்பட்டது: சங்காரத்துக்காகத் துலக்கப்
 பட்டது, பட்சிக்கும்படி மினுக்கப்பட்டது:—
 33 உறையில் அதைத்திரும்பிப்போகப்பண்ணுவே
 34 ளு; நீ சிருஷ்டிக்கப்பட்ட ஸ்தானத்தில், உன்

(௧) உபா.௩௨.௪௧. வச.யு.௨௮. (10௧) வச.யு. (10௨) எரே.௩௧.யு. (10௩) யோபு.௧.௨௬. ௨.கொரி.௮.௨. வச. ௨௭. (10௪) என்.௨௪.யு. அதி.௧.யு. ௧.இரா.௨.10.௧௩. ௧.இரா.௨.௨.௨௮. (10௫) வச.யு.௨௮. (10௬) அதி.யு.யெ. (10௭) அதி.௨.௧.௧௩. அதி.௮.யு. (௨௦) எரே.௪௧.௨.ஆமோ.௧.யு.௪. (௨௧) எரே.௮.யு.௪. அதி.௪.௨. (௨௨) உபா.௩௧.யு. ௧.எரே.௮.௨. (௨௩) லூக்.௧.௮. (௨௪) ஆதி.௪.யு. லூக்.௧.௧௨.௧௩. யோவா.௧.௪.௧. (௨௫) எரே. ௪௧.௧. செப்.௨.௮.௧.யு. (௨௬) யோபு.௮.௨.யு. சங்.௩௭.யு. (௩௦) எரே.௪௭.௪.௭. ஆதி.யு.யெ.

சென்மதேசத்திலே நான் உன்னை நியாயம்விசா
 ௩௧ க. ரிப்பேன்.—நான்உன்மேல் என்கோபத்தைஊற்
 றுவேன், உனக்குவிரோதமாய் என்கோபாக்கி
 னியை ஊதி, அழிக்கிறதற்குத் திறமையுள்ளவர்
 களும், மிருகருணமுடையவர்களுமான சனங்
 ௩௨ களின்கையில் உன்னை ஒப்பிப்பேன்.—நீ அக்
 கினிக்கு இரையாவாய்; தேசத்தின்மத்தியில்உன்
 இரத்தஞ்சிந்தப்படும்; நீஇனிஒருபொழுதும்நினை
 விவ்வரமாட்டாய்; யெகோவாவாகிய நானே
 இவ்வாக்கைச் சொன்னேனென்பதைச்
 சொல்லச்சொல்லிற்று.

உஉ. அதிகாரம்.

௧. யெருஷலேமின்பாவங்களைநிருணித்தல்: ௧௧.
 அதின்தண்டனையை நிருணித்தல்: அவர்கள்
 களிம்புநீக்கும்வகையைத்தெரிவித்தல்: ௨௧. தீர்க்
 கதரிசிகளும், ஆசாரியர்களும், இராசாவும், பிர
 சைசனமாகிய இவர்களுடைய தோஷத்தை நிரு
 ணித்தல்.

பின்னும் யெகோவாவின் வாக்கு என்னி
 ௨ டத்தில்,—மனுபுத்திரனே, நீஇப்பொழுதுபரிந்து
 பேசவாயா, இரத்தஞ்சிந்தின நகரிக்குப்பரிந்து
 ௩ பேசவாயா; நீ அதின் சகல அரோசியமான கிரி
 யைகளையும் அதற்குத்தெரிவிப்பாய்.—நகரியே,
 உன்தண்டனைக்கேற்றசமயம்வரும்பொருட்டு நீ
 ௪ உன்மத்தியிலே மிகுதியான இரத்தஞ் சிந்துகி
 ராய், உன்னை அசுசிப்படுத்துகிறதற்கு உன்கே
 விரோதமாகவிக்கிரகங்களைஉண்டாக்குகிறாய்.—
 ௬ நீ சிந்தின இரத்தத்தினாலே குற்றவாளியாய்;
 ௭ நீ உண்டாக்கினவிக்கிரகங்களினால்உன்னை அசு
 சிப்படுத்தினாய்; உன்தினம் சமீபிக்கும்படிசெய்
 தாய், உன்வருஷங்களை நிறைவேற்றியாய்: ஆத
 ௮ லால் நான் உன்னைப்புறச்சாதியாருக்கு கிந்தை
 யாகவும், சகல தேசத்தாருக்கும் பரிசாசமாகவும்
 ௯ வைத்தேன்.—அசுத்தமென்னும் பெயர்பெற்றக
 லகம் நிறைந்தவென்றுசொல்லி, உனக்குச்சமீ
 ௧ பத்திலுத்தாரத்திலுமுள்ளவர்கள்உன்னைப்பரிசா
 ௧ சம்பண்ணுவார்கள்.—பார், இலரவேலின்பிரபு
 கள் தங்கள் தங்கள் கைவல்லமையின்படி உன்
 ௩ னில் இரத்தஞ் சிந்தினார்கள்.—பிதாமாதாக்களை
 ௪ அவமதிக்குஞ் சனங்கள் உன்னிடத்திலிருக்கி
 ௫ ரார்கள்: பரதேசிகளை உபத்திரவப்படுத்துகிறவர்
 ௬ கள்உன்மத்தியில் இருக்கிறார்கள்: அநாதபிள்ளை
 ௭ களையும், விதவைகளையும் கிலேசப்படுத்துகிற
 ௮ வர்கள் உன்னிடத்திலிருக்கிறார்கள்.—நீ என் ப
 ௯ ரிசுத்தவஸ்துக்களை அவமதித்தாய், என் ஒய்வு
 ௧ நாள்களை அசுசிப்படுத்தினாய்—இரத்தஞ் சிந்து
 ௨ ம்படி புறங்கூறஞ் சனங்கள் உன்னிடத்திலிருக்
 ௩ கிறார்கள்: மலைகள்மேலே போசனம்பண்ணுகிற
 ௪ வர்கள்உன்னிடத்திலிருக்கிறார்கள்: தூர்த்தசெய்

கையை நடத்துகிறவர்கள் உன்மத்தியிலிருக்கி
 ௫ ரார்கள்.—பிதாவின் மனைவியோடே தூர்த்தகிரி ய
 ௬ யை செய்பவர்கள் உன்னிடத்திலிருக்கிறார்கள்:
 ௭ ருதுவதியைத் தாழ்ச்சிப்படுத்துகிறவர்கள் உன்
 ௮ னிடத்திலிருக்கிறார்கள்.—சிலர் தங்கள் அயலா யக
 ௯ ருடைய மனைவிகளோடே அரோசியமானதைச்
 ௧ செய்கிறார்கள்; சிலர் தங்கள் மருமக்களோடே
 ௨ தூர்த்தகிரியைசெய்கிறார்கள்; சிலர் உன்னிடத்
 ௩ தில் தங்கள் பிதாக்களுக்குப் பிறந்த தங்கள் ச
 ௪ கோதரிகளைத் தாழ்ச்சிப்படுத்துகிறார்கள்.—இரத்
 ௫ த்ஞ்சிந்தும்படிபரிதானம்வாங்குகிறவர்கள் உன்
 ௬ னிடத்திலிருக்கிறார்கள்; நீ அநியாயவட்டி வாசி
 ௭ யைவாங்குகிறாய், கொடுமையினால் உன் அயலா
 ௮ ரிடத்தில் ஆதாயத்தைப்பெறுகிறாய், நீ என்னை
 ௯ மறந்தாயென்று ஆண்டவராகிய யெகோ
 ௧ வா சொல்லுகிறார்.

ஆதலால் பார், நீ அநியாயத்தினால்பெற்றஉன் ௧௧
 னுடையலாபத்தினிமித்தமும், உன்மத்தியில்சிந்
 ௨ தப்பட்ட இரத்தத்தினிமித்தமும், நான் என்கை
 ௩ யைக்கொட்டுகிறேன்.—நான் உனக்குப் பலன
 ௪ னிக்குந்தினத்தில் உன் இருதயஞ் சிக்கக்கூடு
 ௫ மா; உன்னை திடமாயிருக்குமா; யெகோவா
 ௬ வாகிய நான்பேசினேன், அதைச் சித்திக்கச்
 ௭ செய்வேன்.—நான்புறச்சாதியாருக்குள்உன்னைச்
 ௮ சிதறடிப்பேன், அந்நியதேசங்களில்உன்னைச்
 ௯ சிதறடிப்பேன், உன்னிடத்திலுள்ளஉன் அசுசி
 ௧ யைத்தூரப்படுத்துவேன்.—நீ அந்நியதேசத்தாருக்
 ௨ ய்குமுன்பாக அசுத்தமாவாய், இதினால் நான் யெ
 ௩ கோவாடென்று நீ அறிந்துகொள்வாயென்ப
 ௪ தைச்சொல்லிற்று.—யெகோவாவின் வாக்கு யெ
 ௫ என்னிடத்தில்,—மனுபுத்திரனே, இலரவேல்வமி யு
 ௬ சத்தார் எனக்குக்களிம்பாணர்கள்: அவர்களெல்
 ௭ லாருங் குகையிலுள்ள பித்தனையும், வெள்ளீய
 ௮ மும், இரும்பும், ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்
 ௯ கள்வெள்ளியின்களிம்பு.—ஆதலால் ஆண்டவ
 ௧ ராகிய யெகோவா இவ்வாக்கைச்சொல்லு
 ௨ கிறார்; பாருங்கள், நீங்கெல்லாருங் களிம்பா
 ௩ னீர்கள், இதினிமித்தம் நான் உங்களை யெருஷ
 ௪ லேமின்மத்தியிலே சேர்த்துக்கொள்வேன்.—மனி உ
 ௫ தர் அக்கினியை ஊதிஉருக்குகிறதற்காக வெள்
 ௬ னியையும், பித்தனையையும், இரும்பையும், காரீ
 ௭ யத்தையும், வெள்ளீயத்தையும் குகையில்சேர்க்
 ௮ கிறதுபோல, நான்என்கோபத்தினாலும் என் உக்
 ௯ கிரத்தினாலும் உங்களைச்சேர்த்துவைத்து உருக்கு
 ௧ வேன்.—நான் உங்களைச்சேர்த்து என்கோபாக்
 ௨ கினியை ஊற்றுவேன், அதற்குள்ளே நீங்கள் உ
 ௩ ருருவீர்கள்.—குகைக்குள்வெள்ளி எப்படி உரு
 ௪ குமோ, அப்படியே நீங்களும் உருருவீர்கள்; அ
 ௫ தினால் யெகோவாவாகிய நான்உங்கள்மேல்

(௩௧) அதி.உஉ.உயி.உக. (௩௨) அதி.உ௨.யி.—(உஉ. அதி. உ.) அதி.உயி.ச. நாக.௩.௧. (௪)உ.இரா.உக.யக.உபா. உய.௩௭. க.இரா.௩.௭. தானி.௧.யக. (௫) ஏசா.௧.௨௩. மீகா.௩.௧.௨.௧. செப.௩.௩. (௭) உபா.உ௭.யக. யாத்.உஉ. உக.உஉ. (௮) லேவி.யக.௩. (௯) யாத்.உக.க. லேவி.யக.யக. (௧௦) லேவி.யி.௭.௭.யி.௩.௧.க.கொரி.௩.௧. (௧௧)லே வி.உயி.யி.உ. உபா.உஉ.உஉ. ஏரே.௩.௮. லேவி.யி.௮.௧. (யஉ) யாத்.உக.௮. உபா.யக.யக. யாத்.உஉ.உஉ. லே வி.உ௨.௩.௩. உபா.உக.யக. உபா.௩.உயி. ஏரே.௩.௨. (ய௩) அதி.உக.யெ. (ய௪) உபா.௪.௭. அதி.உக.௨.௭.௪. (ய௫) சங்.௩.யக. (ய௬) ஏசா.௧.உஉ. ஏரே.௩.௨.௮.

என்கோபத்தை ஊற்றிவிட்டேனென்று அறிந்து கொள்வீர்களென்பதைச் சொல்லச் சொல்லிற்று.

உக பின்பு யெகோவா வின் வாக்கு என்னி டுச டத்தில்,—மனுபுத்திரனே, நீ தேசத்தைப் பார்த்து, சுத்திகரிக்கப்படாததேசம், கோபத்தின் தினத்தில் உன்னில் மழையெய்யாதென்று சொல்

உடு லு.—அதினுள்ள தீர்க்கதரிசிகள் துராலோசனை செய்கிறார்கள், கருச்சிக்கிற சிங்கம் இரை கவ்வு கிறதுபோல ஆத்துமங்களைப் பட்சிக்கிறார்கள்; யாக்கிக்குகிறார்கள் அருமையான திரவியங்களை; பொம்வாங்குகிறார்கள்: அவர்களின் மத்தியில் அ

உஉ நேகரை விதவைகளைக் குகிறார்கள்.—அதின ஆசா ரியர் என்னியாய்ப் பிரமாணத்தை மீறுகிறார்கள், எ னக்குரியபரிசுத்தவஸ்துக்களை அசுத்தப்படுத்துகிற றார்கள்: சுசிக்கும் அசுசிக்கும் வேற்றுமையைக் கா ணார்கள், என் ஓய்வுநான் கருக்குத்தங்கள் பார்வை யை விவக்குகிறார்கள், அவர்களுக்குள் நான் அவ

உஎ மதிக்கப்பட்டேன்.—அதினுள்ள பிரபுகள் லாபம் பெறும்பொருட்டு இரத்தஞ்சிந்துவதற்கும், பிரா ணிகளை நாசப்படுத்துவதற்கும் இரை கவவுங்

உஅ கோணங்களைப் போலிருக்கிறார்கள்.—அதின தீர்க் கதரிசிகள் பொய்த்தரிசனங்களைப்பெற்று, பொய் நிமித்தங்களைச் சொல்லி, யெகோவா சொல் லாமலிருந்தும் ஆண்டவராகிய யெகோ

வா இப்படிச் சொன்னாரென்று சொல்லி, அவர் களுக்குத்துவையாத சாந்தைப் பூசுகிறார்கள்.—

உக தேசத்துச்சனங்களுக்கு அநியாயஞ்செய்து, பொ ருளைக்கவாந்து, தரித்திரரையுந் திக்கற்றவர்களை யும் உபத்திரவப்படுத்துகிறார்கள்: பரதேசிக்கும் அநியாயஞ்செய்து அவனை உபத்திரவப்படுத்து

கஉ கிறார்கள்.—நான் தேசத்தை நாசப்படுத்தாதபடி சுவரை எழுப்புவதற்கும், என் சமுசத்தில் இடி வில் நிற்பதற்கும், அவர்களுக்குள் ஒருவரைத்

கக தேடினேன்: ஆளுந் காணவில்லை.—ஆதலால் நான் அவர்கள்மேல் என் கோபத்தை ஊற்று வேன்; என் கோபாக்கினியினால் நான் அவர் களைப் பட்சிப்பேன்: அவர்களுடைய நெறிக்கேற்க நான் பலனை அவர்கள் தலையின்மேல்வரு விப்பேனென்று ஆண்டவராகிய யெகோ

வா சொல்லுகிறாரென்று சொல்லிற்று.

உக. அதிகாரம்.

க. அகோலாளின் விபசாரத்தைத் தெரிவித்தல்: யக. அகோலீபாளின் விபசாரத்தைத் தெரிவித் தல்: உக. அகோலீபான் தன் நேசரால் கிலே சப்படுத்தப்பட்டல்: கக. இருவருங் கண்டிக்கப் பட்டல்: சக. இருவருந் தண்டிக்கப்பட்டல்.

யெகோவா வின் வாக்கு என்னிடத்தில்,— உ மனுபுத்திரனே, ஒருநாயின் குமாரத்திகனாகிய க இரண்டு ஸ்திரிகளிருந்தார்கள்.—அவர்கள் எகிப்

திலே விபசாரஞ்செய்து, தங்கள் இனம்பிரா யத்திலே வேசைகனாணர்கள்; அங்கே அவர்க ளுடைய ஸ்தனங்கள் நெருக்கப்பட்டன, இ ளம் பிராயத்தில் அவர்களுடைய முலைமுகங்

கள் அமுக்கப்பட்டன.—அவர்களில் மூத்தவ ளின்பேர் அகோலான், அவன் தங்கையின்பேர் அகோலீபான்: அவர்கள் என்னுடையவர்களா கிப் புத்திரரையும் புத்திரிகளையும் பெற்றார்கள்.

அவர்கள் நாமங்களின் தாற்பரியமாவது; அகோ லான் ஷமாரியா, அகோலீபான் யெரூஷலேம்.— அகோலான் என்னுடையவளாயிருந்த சமயத்தில்

உ மனங்கவரும் வாலிபரும், குதிரையேறுங் குதி ரைவீரரும், சேனாபதிகளும், அதிகாரிகளுமாய்த் தனக்குச் சமீபத்திலுள்ள அஹூரியராகிய தன்

நேசரை மிகவும் நேசித்தான்.—அவன் தன்னி டத்திற் பிரியமுள்ள மனுஷராகிய அஹூரியரில் சிரேஷ்டர் யாவரோடும் விபசாரஞ் செய்தான்,

அவர்களுடைய சகல விப்சாரங்களினாலும் தன்னை அசுசிப்படுத்தினான்.—எகிப்து தேசத்தி லே தான் பயின்ற விபசாரத்தை அவன் விட

வில்லை: அவர்கள் அவளுடைய இனம்பிராயத் தில் அவளுடன் சயனித்தார்கள், அவன் கன் னிமையின் ஸ்தனங்களை அமுக்கி, அவன்மேல்

தங்கள் விபசாரங்களைச் சொரிந்தார்கள்.—ஆத லால் நான் அவளுடைய நேசர்கையில், அவன் மிகவும் நேசித்த அஹூரியரின்கையில் அவனை

ஒப்பித்தேன்.—இவர்கள் அவனை நிருவாணமாக்கி னார்கள்: அவளுடைய புத்திரரையும் புத்திரிக ளையுஞ் சிறைபிடித்து, அவனைக் கட்டத்தினாலே

கொலைசெய்தார்கள்: அவர்களிட்டதண்டனை அவ ளிடத்தில் பலித்ததினால் அவன் ஸ்திரிகளுக்குள்

குள்ளே பெயர்பெற்றவனானான்.—இதைக் கண்டி அவன் தங்கையாகிய அகோலீபான் தனது

அனவில்லாத மோகத்தில் அவளிலுங் கெட்டவ னானான், சகோதரியின் விபசாரங்களிலும் இவள் அதிக விபசாரமுள்ளவனானான்.—அலங்கார வல்

யக திரங்களைத்தரித்து, குதிரைகளின்மேலேறுங் கு திரைவீரரும், மனங்கவரும் வாலிபரும், சேனா பதிகளும், அதிகாரிகளுமாகிய தன் சமீபத்தி லுள்ள அஹூரியரின்களில் மிகவும் மோகித்தான்.— அதினால் இவளும் அசுத்தமானானென்றும், அவர்

யக கள் இருவரும் ஒரே நெறியிலே செல்லுகிறார்களென்றும் கண்டேன்.—பின்பு அவன் தன்விப யச சாரத்தில் அதிகரித்தான்: அரைக்கட்டுக்கட்டி, த லையில்சாயந்தீர்ந்தபாகைகளைத்தரித்தவர்களும்,— கல்தேயதேசத்தின் பிறந்தபாபெல் நகரத்தாருமாய் கிய இராசகுமாரருடைய சாயலான கல்தேயரு டைய உருவம் சுவரில் எழுதப்பட்டு, சாகிவிங் கத்தினால் விசித்திரிக்கப்பட்டதைக் கண்டான்.—

(உடு) ஒசி.க.க.ம.உ.க.யச. மீகா.க.யக. செப்.க.க.ச. (உசு) மல்.உ.அ. லேவி.உ.உ.உ., க.சாமு.உ.உ.க. லேவி. ய.க. எரே.ய.க.யக. (உஎ) எசா.க.உ.க. மீகா.க.உ.க.க.ய.யக. செப்.க.க. (உக) எரே.க.உ.க.உ.எ.உ.அ. யாத்.உ.உ.க. லேவி.ய.க.க.க. (கஉ) எரே.க. சங்.க.உ.க.—(உக. அதி. உ.) எரே.க.எ.அ.ய. (க) லேவி.ய.எ.எ.யோச. உச.யச. அதி.ய.க.உ.உ. (ச) அதி.ய.க.அ.உ.ய. க.இரா.அ.உ.க. (சு) உ.இரா.ய.க.யக. ஒசி.அ.க. (க) உ.இரா.ய.அ.க. ய.யக. (ய) அதி.ய.க.க.எ.ச.க. (யக) எரே.க.அ.ய.க. (யஉ) உ.இரா.ய.க.எ.ய. உ.எ.எ.உ.அ.ய.க.—உக. அதி.ய.க.உ.அ.

யக அவன் கண்ட மாத்திரத்தில் அவர்கள்மேல்மோ கித்து, அவர்களிடத்தில் கல்தேயதேசத்துக்குத் தள்ளுதலை அனுப்பினான்.—பாபேல் நகரத்தார்வந்து அன்பின்சயனத்தில் அவனோடேசயனித்து, வேசைக்கிரியைகளினால் அவனை அசுசிப்படுத்தினார்கள், அவர்களால் அசுசியானபின்பு அவன் யெ மனம் அவர்களை விட்டு நெகிழ்ந்தது.—இவ்விதமாய் அவன் தன் விபசாரங்களை வெளிப்படுத்தித் தன்னை நிருவாணமாக்கினபொழுது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டு நெகிழ்ந்தது யக போல அவளையும்விட்டு நெகிழ்ந்தது.—பின்பு அவன் எகிப்து தேசத்தில் வேசைக்கிரியைகளைச் செய்த தன் இளம்பிராயத்தை நினைந்து, தன் உய வேசைக்கிரியைகளை அதிகப்படுத்தினான்.—கழுதைகளைப்போல மாமிசமும், குதிரைகளைப்போல இந்நிரியமும் நிறைந்த தங்கள் பரபுருஷரில் உக மிகவும் மோகித்தான்.—எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தனங்களாகிய முலைமுகங்கள் அழகக் கப்பட்டகாலத்தில், நீ உன் இளம்பிராயத்தில் செய்த தூர்த்தகிரியைகளை நினைந்து வருகியும்.

உஉ ஆதலால் அகோலியானே, ஆண்டவராகிய யெ கோவா இவ்வாறு அசுசொல்லுகிறார்; பார், உக மனங்கவரத்தக்கவாசிபரும்,—குதிரைமேலேறின பெயர்பெற்றவர்களும், மகா பிரபுகளும், சேனாபதிகளும், அதிகாரிகளும், பாபேல் நகரத்தாரும், சகல கல்தேயராகிய பேகோத், வேஷாவா, கோவாவென்ற தேசத்துமனுஷரும், அஹூரியர் சமஸ்தருமான உன் மனம் நெகிழ்ந்த உன் நேசரைநான் குதிரையிலும் உனக்கு விரோதமாகக் கொண்டு உசு வெருவேன்.—அவர்கள் பண்டிகளோடும், இரத்தங்களோடும், சனக்கூட்டத்தோடும் தேகங்கள்ளையும், பரிசைகளையும், தலைச்சீராக்களையுந்தரித்தவர்களாய் உனக்கு விரோதமாக நான்கு புறத்திலுஞ் சூழுவார்கள்: அவர்களுக்கும் முன்பாக நான் நியாயத்தைத் தோற்றுவிப்பேன், அவர்கள் தங்கள் நியாயங்களுக்கேற்ற உன்னைத் தண்டிப்பேன்.—பார், உன் உனக்கு விரோதமாய் என்கோபத்தைவைப்பேன், அவர்கள் உன்னை மகா உக்கிரத்தோடே நடத்துவார்கள்: உன் மூக்கையும் உன் காதுகளையுஞ் சேதிப்பார்கள்; உன்னில் மீந்திருப்பவர்கள் கட்டத்தினால் விழுவார்கள்: அவர்களே உன் புத்திரரையும் புத்திரிகளையும் சிறைபிடிப்பார்கள்; மீதியாயிருக்குஞ் சணங்கள் அக்கினிக்கிரையாவார்கள்.—அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் அழகிய ஆபரணங்களை அபகரிப்பார்கள்.—எகிப்து தேசத்தில் நீ பயின்ற உன் தூர்க்கிரியைகளையும், உன் வேசைக்கிரியைகளையும் நான் ஒழியப்பண்ணுவேன்: அதினால் நீ எகிப்தியர்மேல் இனி ஒரு பொழுதும் கண்ணி டாமலும், அவர்களை நினையாமலுமிருப்பாய்.—

மேலும் ஆண்டவராகிய யெ கோவா இவ் உயவாக்கைச் சொல்லுகிறார். பார், நீ பகைக்கிரவர்களின்கையிலும், உன் மனம் வெறுத்தவர்களின்கையிலும் நான் உன்னை ஒப்பிப்பேன்.—அவர்கள் உன்னை வெறுப்புடனே நடத்தி, உன் பிரயாசத்தின் பலன்களெல்லாவற்றையும் அபகரித்து, உன்னை வஸ்திரமில்லாமல் நிருவாணமாக்கி விடுவார்கள்: உன் இலச்சைக்கேடும் உன் சேரநகளுமாகிய வேசைத்தனத்தின் நிருவாணம் வெளிப்படுத்தப்படும்.—நீ சேரமாரக்கமாய் அந்நி நியரைப்பின்பற்றி, அவர்களுடைய விக்கிரகங்களினால் அசுசியாயிருக்கிறபடியினால் நான் இவைகளை உனக்குச் செய்துவேன்.—நீ உன் சகோதரியின் வழியில் நடந்தாய்; ஆதலால் அவளுடைய பாணபாத்திரத்தை உன்கையில் தருவேன்.—நீ உன் சகோதரியின் ஆழமும், விஸ்தாரமுமான பாணபாத்திரத்தில் குடிப்பாய்: நீ பரிசாசமும் நித்தையுமுள்ளவளாவாய்; அந்தப் பாணபாத்திரம் அதிகங்கொள்ளுமென்று ஆண்டவராகிய யெ கோவா சொல்லுகிறார்.—திகிலையும் காணுக சத்தையுந்தரும் பாத்திரமாகிய ஷமாரியாவென்னும் உன் சகோதரியுடைய பாணபாத்திரத்தினால் வெறியோடு நுக்கத்தோடும் நிரப்பப்படுவாய்.—நீ அதிலுள்ளதைக் குடித்து உறிஞ்சுவாய், அதின் ஓடுகளை உடைத்து உன் ஸ்தனங்களைப் பிடுங்குவாய்: நான் இவ்வாக்கைச் சொன்னேனென்று ஆண்டவராகிய யெ கோவா சொல்லுகிறார்.—ஆதலால் நீ என்னை மறந்து, உனக்குப்பின் னுக என்னை வைத்தபடியால், நீ உன் தூர்த்தகடைக்கும் உன் வேசைக்கிரியைகளுக்கும் மேற்பலனை அனுபவிப்பாடியென்று ஆண்டவராகிய யெ கோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லச் சொல்லிற்று.

பின்னும் யெ கோவா என்னை நோக்கி, மகா னுபுத்திரனே, நீ அகோலியையும், அகோலியையும் விசாரிப்பாயா; அவர்களுடைய அரோசியமான கிரியைகளை அவர்களுக்குத் தெரிவிப்பாயாக.—அவர்கள் விபசாரம்பண்ணினார்கள், அவர்கள் கையில் இரத்தம் இருக்கின்றது, அவர்கள் தங்கள் விக்கிரகங்களுடன் விபசாரம் பண்ணினார்கள். அவர்கள் தாங்கள் எனக்குப்பெற்ற புத்திரரை அக்கினிக்கிரையாக அதில் செல்லப்பண்ணினார்கள்.—அன்றியும் அவர்கள் என்பரிசுத்தல் தாணத்தை அசுசிப்படுத்தினார்கள், என் ஓய்வுநாட்களை அசுசிப்படுத்தினார்கள்: இப்படி ஒருநாளில் எனக்கு விரோதமாக இவைகளைச் செய்தார்கள்.—அவர்கள் தங்கள் பாலகரைத் தங்கள் விக்கிரகங்களுக்கென்று கொலை செய்த நாளில், என்பரிசுத்தஸ்தானத்தில் வந்து அதை அசுசிப்படுத்தினார்கள்; என் ஆலயத்தின் மத்தியில் இப்படிச் செய்து

(யக) உ. இரா. உசு. க. (யஎ) வச. உ. உ. உ. (யஅ) ஏரே. க. அ. (யக) வச. க. (உய) அதி. யக. உசு. (உஉ) அதி. யக. கள. (உக) ஏரே. இய. உசு. (உச) அதி. யக. கக. (உஎ) அதி. யக. சசு. வச. க. யக. (உஅ) அதி. யக. கள. (உக) அதி. யக. கக. வச. உசு. (கய) அதி. க. க. (கச) ஏரே. உ. யக. (கஉ) அதி. உ. உ. ச. (கச) சவ. எ. அ. ஏசா. இ. ய. எ. (கடு) ஏரே. உ. க. உ. இரா. யசு. க. நி. க. உ. ச. (கச) அதி. உ. யசு. ஏசா. இ. ய. க. (கள) அதி. யக. உ. ய. உ. க. க. க. அ. ச. (கஅ) அதி. உ. உ. அ. (கக) உ. இரா. உ. ச. ச.

சய தார்கள்.—அதுவுமன்றி, தூரத்திலுள்ள மனுஷரை வரவழைக்கும்படி தூதனை அனுப்பினார்கள், அவர்களும் வந்தார்கள்: அவர்கள்நிமித்தம் நீ ஸநாணம்பண்ணி, உன்கண்ணுக்கு அஞ்சனமிட்டு, சக பூஷணங்களினால் உன்னைச் சிங்காரித்து, —பின்பு ஒரு இராசரிசமஞ்சத்தின்மேல் உட்காந்து, அதற்குமுன்னே ஆயத்தப்படுத்தப்பட்ட ஒருபீடத்தின்மேல் எண்துபத்தையும் என் எண்ணெயை சஉயும் வைத்தாய்.—அந்த ஸ்தானத்தில் விசாரமில்லாத சனக்கூட்டத்தினர் சத்தமிருந்தது: சாதாரணமான சகலசனங்களோடும், கையிலேகாப்புக்களையும், தலையிலே செனந்தரியமான கிரீடங்களையும் உடையவர்களாகிய சபேயர் வனத்தினின் சக றுகொண்டவரப்பட்டார்கள்.—அவர்கள் இப்பொழுது அப்படிப்பட்டவனோடே விபசாரஞ்செய்வார்களாவென்று நான் அந்தவிருத்தவேசையைக் சச குறித்துச்சொன்னேன்.—ஒரு வேசையிடத்தில் போவதுபோல அவளிடத்தில் பிரவேசித்தார்கள்: அப்படியே துஷ்டஸ்திரிகளாகிய அகோலாளிடத்திலும் அகோலாளிடத்திலும் பிரவேசித்தார்கள்.

சடு நீதிமான்கள் விபசாரியானவர்களையும், இரத்தஞ்சிந்தும்ஸ்திரிகளையும் நியாயம் விசாரிப்பதுபோல, இவர்களையும் நியாயம் விசாரிப்பார்கள்: அவர்கள் விபசாரிகள், இரத்தம் அவர்கள் கையிலிருக்கின்றது.—நான் அவர்களுக்கு விரோதமாய்க் கூட்டத்தைக்கொண்டவருவேன், அகற்றப்படுவதற்குக் கொள்ளையாடப்படுவதற்கும் அவர்களை ஒப்பிப்பேன்.—அந்தக்கூட்டத்தார் அவர்களைக்கல்லெறிந்து, தங்கள் கட்கங்களினால் அவர்களைக்கொலையெய்வார்கள்; அவர்களுடைய புத்திரரையும் அவர்களுடைய புத்திரிகளையும் நாசப்படுத்துவார்கள், அக்கினியினால் அவர்கள் வீடுகளைத்தகிப்பார்கள்.—சகல ஸ்திரிகளும் உணர்த்தப்பட்டு, உங்களுடைய தூர்க்கிரியையைச் செய்யாதபடி பூமியினின்றும் இவ்விதமான இலச்சைக்கேட்டை அகற்றிவிடுவேன்.—அவர்கள் உங்கள் இலச்சைக்கேட்டின் பலனை உங்களுக்களிப்பார்கள், நீங்கள் உங்கள் விக்கிரகங்களின் பாவங்களே அனுபவிப்பீர்கள்: நானே ஆண்டவராகிய யெகோவா வென்று நீங்கள் அறிந்து கொள்வீர்களென்று சொன்னார்.

உச. அதிகாரம்.

க. ஒருகொப்பரையை உவமித்தல்: சு. அதின்தாற்பரியம் யெரூஷலேமின் நாசமென்று தெரிவித்தல்: டு. எசேக்கியேலின் மனைவி மரணமடைதல்: டக. அதினிமித்தம் அவன் தூக்கப்பட்டாதபடி விலக்கல்: இவ்வண்ணமே அவன் சனங்களுக்குத்திருஷ்டாந்தமாதல்.

(சய) ஏசா. இள. க. ஸ்த. ௩. ௩. உ. இரா. ௩. ௩. ஏரே. ச. ௩. ௩. (சக) எஸ்த. ௩. ௩. ஏசா. இள. ஏ. ஆமோ. ௨. ௩. நீதி. எ. ௩. ௩. ஒசி. ௨. ௩. (சடு) அதி. ௩. ௩. ௩. (சசு) அதி. ௩. ௩. ௩. (சஎ) அதி. ௩. ௩. ௩. உ. நாளா. ௩. ௩. ௩. (சஅ) அதி. ௨. ௩. உ. பா. ௩. ௩. ௩. உ. பேதுரு. ௨. ௩. (சக) அதி. ௨. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. (௩) அதி. ௩. ௩. ௩. ஏரே. ௩. ௩. ௩. (௩) அதி. ௨. ௩. ௩. வ. ச. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. (எ) லேவி. ௩. ௩. ௩. உ. பா. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. (ஃச) க. சாமு. ௩. ௩. ௩. அதி. ௩. ௩. ௩.

பின்னும் ஒன்பதாம் வருஷம் பந்தாம்மாதம் பந்தாந்தினத்தில், யெகோவா வின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, இந்தத்தினம், இந்தத்தினத்தின்பேரையே எழுது: பாபேலின் இராசா இந்தத்தினத்திலே யெரூஷலேமுக்கு விரோதமாய் வந்தான்.—கட்டளைக்கமையாதவமிசத்தாருக்கு நீ ஒரு உவமையைச் சொல்லு, அவர்களைநோக்கி, ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார்; ஒரு கொப்பரையை அடப்பிலே வை, அதைவைத்து அதில் சலத்தைவார.—நல்ல கண்டங்களான பின்னந்தொடையும் முன்னந்தொடையகளுமாகிய சகலதனுடங்களுமும் அதிலேசேர்; உத்தமவழம்புகளினால் அதை நிரப்பி.—மந்தையினின்றும் உத்தமமானதை அதற்காகக்கொண்டவந்து, அதின் எழும்புகளைக்கீழே குவித்து, அதை நன்றாக அவித்து, அதிலுள்ள எழும்புகள் மிகவும் வேக அதைப் பொங்கப்பண்ணக்கடவார்கள்.

ஆதலால் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்; ஐயோ, துரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும், துரை நீங்காததாகிய கொப்பரையென்றும் இரத்தஞ்சிந்தியநகரிக்கு ஆபத்துவரும், அதிலுள்ளதைக்கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டபொ; அதின்மேல் சீட்டுப்போடலாகாது.—அதின் இரத்தம் அதின் மத்தியிலிருக்கின்றது; அதைத் தள்ளினால் மூடுகிறதற்கு கில்த்தில் ஊற்றாமல் கற்பாறையில் ஊற்றிவிட்டான்.—அதற்குப் பல்லன் அளிப்பதற்கேதுவாய்க் கோபம்மூலும்படி நான் அதின் இரத்தத்தைமறைக்காமல், கண்மலையின்மேல் வைப்பேன்.—ஆதலால் ஐயோ, இரத்தஞ்சிந்தியநகரிக்கு ஆபத்துவரும்; நான் அக்கினிக்கு விவிலைப்பொரிதாக்குவேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—நீ விற்றுகளைக்கூட்டி, அக்கினியை மூட்டி, மாயிசத்தைப்பாகம் பண்ணி, சம்பாரங்களை இடி, எழும்புகளைத் தகித்துவிடு.—பின்பு கொப்பரை காயவும், அதின்களிம்புவேகவும், அதிலுள்ள அழுக்கு உருகவும், அதின் துரைநீங்கவும், அதைவெறுமையாகத்தழவின்மேல் வை.—அவன்பொய்களினால் யெசோர்வடைந்தும், அதுளுடைய மிருந்த துரை விட்டுநீங்கவில்லை: அது அக்கினியில் இடப்பட்டவேண்டும்.—உன் அழுக்கிலே தோஷமுண்டாகு: நான் உன்னைச் சுத்திகரித்தும் நீ சுத்திகரிக்கப்படவில்லை, ஆதலால் என் உக்கிரம் உன்மேல் தங்கச்செய்யும் வரைக்கும் நீ உன் அழுக்கை நீக்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.—யெகோவாவாகிய நான் இவ்வாக்கைச் சொன்னேன்: அது நிறைவேறும், நான் அதைச் செய்வேன்; நான் பின்வாங்கேன், நான் தப்பவிடேன், நான் இரவ்

கேன்; உன்நெறிகளுக்கும் உன்சீரியைகளுக்கு மேற்க நீ நியாயம் விசாரிக்கப்படுவாயென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிற ரென்பதைச் சொல்லிற்று.

யடு பின்னும் யெகோவா வின் வாக்கு என்னி யகூ டத்தில்,—மனுபுத்திரனே, பார், நான் உன் கண்ணுக்கினியவனே அடித்து, உன்னிடத்தினின்று எடுத்துக்கொள்வேன்: ஆயினும் நீ புலம்பாமலும், அயமழமலும், கண்ணீர் விடாமலுமிருப்பாய்.—அமர்ந்து பெருமூச்சுவிடு, மரித்தவள் நிமித்தம் துக்கங்கொண்டாட வேண்டாம், உன்பாகையை உன் தலையிற்கட்டி, உன்பாதரட்சைகளை உன்பாதங்களில் தொடுத்துக்கொண்டு, உன்மேலுதட்டை மூடாமலும், துக்கங்கொண்டாடுகிறவர்களைப்போலப்போசனம் பண்ணாமலும் இருப்பாயென்று சொல்லிற்று.—விடியற்காலத்தில் நான் சனங்களுடன் பேசினேன்: அன்று சாயங்காலத்தில் என் மனைவி மரித்தாள்; நான் பெற்றகட்டளைப்படி விடியற்காலத்திற் செய்தேன்.

யகூ அப்பொழுது சனங்கள் என்னைநோக்கி, நீ செய்கிறவைகள் எங்களுக்கென்னவென்று எங்கனிடத்தில் தெரிவிக்கமாட்டாயாவென்று கேட்டெயகூ;—நான், அவர்களுக்குத்தரமாக, யெகோவா உகவின் வாக்கு என்னிடத்தில்,—நீ இஸரவேல்வமிசத்தாரைநோக்கி, பாருங்கள்; மேன்மைபொருந்திய உங்கள் பராக்கிரமமும், உங்கள் கண்களுக்கினிமையும், உங்கள்மனம் விரும்பத்தக்கதுமாகிய என் பரிசுத்தஸ்தானத்தை நான் அசுசிப்படுத்துவேன்; உங்களில் மீந்திருக்கும் புத்திரரும் உபுத்திரிகளுங் கட்டகத்தினால் விழுவார்கள்.—நான் செய்ததுபோல நீங்களுஞ்செய்வீர்கள்: மேலுதட்டை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களைப்போல ஆகாரம் புகியாமலுமிருப்பீர்கள்.—

உகூ உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலுமிருக்கும்: நீங்கள் புலம்பாமலும் அழாமலுமிருப்பீர்கள்; நீங்கள் உங்கள் அக்கிரமங்களினிமித்தம் ஒருவரை உசு ஒருவர் பார்த்துப் புலம்புவீர்கள்.—எசேக்கியேல் உங்களுக்கு ஒரு அடையாளம்: அவன் செய்யும் யாவற்றின்படிக்கும் நீங்களுஞ்செய்வீர்கள்: இது நடக்கும் பொழுது நானே ஆண்டவராகிய யெகோவாவென்று நீங்கள் அறிந்துகொள்வீர்களென்பதாக ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லு.—மனுபுத்திரனே, நான், அவர்கள் பராக்கிரமத்தையும், மகிமைபொருந்திய அவர்கள் ஆனந்தத்தையும், அவர்கள் கண்களுக்கினியபொருளையும், அவர்கள் மனம்வாஞ்சிக்கும் அவர்கள் புத்திரரையும், புத்திரிகளையும் அவர்களினின்று கவருந்தினத்தில்,—உசு தப்பி ஒடின ஒருவன் அதை உன்செவிகளுக்குக்

கேட்கப்பண்ண உன்னிடத்தில் வருவானல்லவா.—அந்தநாளில் உன்வாய்திறக்கப்படும், நீ தப்பி ஒடினவனுடன் பேசுவாய், இனிமவுனமாயிருக்கமாட்டாய்: இப்படி நீ அவர்களுக்கடையாளமாயிருப்பாய்; நானே யெகோவாவென்று அறிந்து கொள்வார்களென்பதைச் சொல்லிற்றென்றேன்.

உடு. அதிகாரம்.

க. அம்மோனியர் யூதேய சனங்களை நிந்தைசெய்தினிமித்தம் அவர்களுக்குத் தண்டனைவருமென்று தீர்க்கதரிசனஞ்சொல்லல்: அ. மோவாபியருக்குத் தண்டனை வருமென்று காட்டல்: டி. எதோமியருக்குத் தண்டனை வருமென்று தெரிவித்தல்: யடு. பெலஸ்தியருக்குத் தண்டனைவருமென்று தெரிவித்தல்.

யெகோவா வின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, நீ அம்மோனியருக்கு எதிர்ப்புமாகி, அவர்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லு.—அம்மோனியரைநோக்கி, நீங்கள் ஆண்டவராகிய யெகோவா வின் வாக்கைக்கேளுங்கள்; நீ, என்னுடைய பரிசுத்தஸ்தானம் அசுத்தமானபொழுதும், இஸரவேலின் தேசம்வெறுமையானபொழுதும், யூதாவின்வமிசத்தார் சிறைப்பட்டுப்போனபொழுதும், அவைகளுக்கு விரோதமாக ஆ, ஆ, என்றாய்.—ஆதலால், பார், நான்கிழக்குத்தேசத்துச் சனங்களிடத்தில் உன்னைச் சுதந்தரமாக ஒப்பிப்பேன், அவர்கள் உன்னில் தங்கள் அரமனைகளைக்கட்டி, உன்னில் தங்கள் வாசஸ்தலங்களை உண்டாக்குவார்கள்: உன்பழத்தைப்புகிப்பார்கள், உன்பாலைக்குடிப்பார்கள்.—நான் ரப்பாயை ஒட்டகசாலையாக்குவேன், அம்மோனியரின் தேசத்தை ஆட்டுக்கிடையாக்குவேன்: நானே யெகோவாவென்று நீங்கள் அறிந்துகொள்வீர்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—இஸரவேல்தேசத்துக்கு விரோதமாய் நீ கைகொட்டி, உன்காலால்தட்டி, அதைமுழுவதும் பகைத்து, மனப் பூருவமாய்ச் சந்தோஷப்பட்டாய்.—ஆதலால், பார், நான் உனக்குவிரோதமாய் என் கையை ஒங்கி, அந்நியர்கையில் கொள்ளைப்பொருளைப்போல உன்னை ஒப்பிப்பேன்; மற்றச்சாநியாரினின்று உன்னைச் சேதித்து, தேசத்தாரினின்று உன்னை நாசப்படுத்துவேன்: நான் உன்னைச் சங்கரிப்பேன்; நானே யெகோவாவென்று நீ அறிந்துகொள்வாயென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

பாருங்கள், யூதாவமிசத்தார் சருவ தேசத்தாரையும் போலிருக்கிறார்களென்று, மோவாபுஞ்செய்நஞ்சொல்லுகிறார்கள்.—ஆதலால், பாருங்கள், மோவாபுதேசத்தின் கடை எல்லைகளிலுள்ள

(யஎ) எரே. யகூ. இ. ச. எ. உசாமு. யடு. க. யீ. க. க. எ. லேவி. யகூ. சடு. (யகூ) அதி. க. எ. ய. அ. (உக) எரே. எ. ய. ச. சங். உ. எ. டு. (உஉ) எரே. யகூ. ச. எ. (உகூ) யோபு. உ. எ. யடு. சங். எ. அ. ச. ச. லேவி. உகூ. ககூ. (உச) ஏசா. உ. ய. க. எரே. ய. எ. யடு. யோவா. யகூ. யகூ. (உடு) வச. உக. (உசு) அதி. ககூ. உக. உஉ. (உஎ) அதி. ககூ. உக. உஎ. வச. உசு.—(உடு) அதி. உ. அதி. ச. உ. எரே. சகக. க. ஆமோ. க. யகூ. செப். உ. க. (கூ) நீதி. ய. எ. டு. (டு) ஏசா. ய. எ. உ. செப். உ. ய. ச. யடு. (சு) யோபு. உ. எ. உகூ. புஸ். உ. யடு. செப். உ. அ. யி. யடு. அதி. ககூ. இ. அதி. கடு. க. (அ) ஏசா. யடு. ஏசா. யகூ. எரே. ச. அ. க. ஆமோ. உக.

நகரங்கள் முதல், மகிமைபொருந்திய பேதலி மோத், பாகால்மியோன், கிரியத்தாயிம்வரைக்கு முள்ளநகரங்களுமிருக்கிற எல்லைவழியாய்நான் அம்மோனியருக்கு விரோதமாய்ப் போகிறதற்குக் கிழக்குத் தேசத்தாருக்காக ஒரு வழியைத்திறப்பேன்.—அம்மோனியரோடே சதந்திரிக்கும் படி இவர்களுடையதேசத்தை அவர்களுக்கு ஒப்பிப்பேன், அதினால் அம்மோனியர்தேசத்தாருக்குள் நினைவிலே வரார்கள்.—மோவாபியர்மேல்தண்டனைகளைவருவிப்பேன்; நானே யெகோவாவென்பதை அறிந்துகொள்வார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

௨௨ ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்கைச்சொல்லுகிறார், ஏதோமியர் யூதாவமிசத்தாரை நிஷ்டரோமாய்த்தண்டனைசெய்தார்கள், அவர்களைத்தண்டனைசெய்துபெரியகுற்றத்திலுட்பட்டார்கள்.—ஆதலால் ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; நான் ஏதோமின்மேல்என்கையை ஒங்கி, மனுஷனையும் மிருகத்தையும் இராதபடி சேதிப்பேன்; தேமான் முதல் தேதான்மட்டுந்தேசத்தைவெறுமையாக்குவனவேன்; சனங்கள் கட்கத்தினால்வியூவார்கள்.—நான் என் சனங்களாகிய இஸ்ரவேலரின் கையினால் ஏதோமியல்பியவாக்குவேன்: இவர்கள் ஏதோமியல் என்னுடையகோபத்துக்கும் உக்கிரத்துக்கும் ஏற்கச்செய்வார்கள்; அவர்கள் என்னால்வருந்தண்டனையை அறிந்துகொள்வார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

௨௩ ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; பெலிஸ்தியர்முற்பகையினிமித்தம் இவர்களைநாசப்படுத்துகிறதற்கு மனவெறுப்போடே இவர்களைத்தண்டித்து, இவர்களுக்குரிஷ்டரோடுசெய்தார்கள்.—ஆதலால் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார், பாருங்கள், நான் பெலிஸ்தியர்மேல் என்கையை ஒங்கி, கிரேத்தியரைச்சேதிப்பேன், சமுத்திரக்கரையில் மீந்தவர்களை அழிப்பேன்.—நான் பயங்கரகண்டிதங்களினால் கொடிய தண்டனையினாலும் அவர்களுக்குப்பலனளிப்பேன்; நான் அவர்களுக்குப் பலனளிக்கும்பொழுது நானே யெகோவாவென்று அறிந்துகொள்ளுவார்களென்பதைச்சொல்லச்சொல்லிற்று.

௨௬. அதிகாரம்.

௧. தீறுநகரத்துக்குவருந்தண்டனையைத் தெரிவித்தால்: ஏ. அதற்குவிரோதமாய் நெபுத்தெநெச்சர்வருவதைக்காட்டல்: ௨௫. அதுவியூவதினால் அந்நியதேசத்தார் திகைத்துப் புலம்பல்.

பதினொராம்வருவதும்முதலாந் தினத்தில்தெயெகோவாவின் வாக்குஎன்னிடத்தில், -மனுபுத்

திரனே, ஆ, ஆ, சனங்களின்வாசல் போன்றநகரி இடிக்கப்பட்டது: அவளுடைய வியாபாரம் என்னிடத்தில்வரும்: அவன் வெறுமையாயிருக்கிறபடியால் நான் யூரணப்படுவேனென்று தீறுநகரம்யெருஷலேமுக்கு விரோதமாகச்சொல்லிற்று.—இதின்மித்தம் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்; பார், தீறுவே, நான் உன்விரோதி, சமுத்திரந்தன்திரைகளை எழுப்பப்பண்ணுகிறதபோல நான் உனக்குவிரோதமாக அநேகசாகியாரைவரப்பண்ணுவேன்.—அவர்கள் தீறுவின்மதிலை அழிப்பார்கள், அதின் கோபுரங்களை இடிப்பார்கள்: நான் அதினின்று அதின்மண்ணைவழிப்பேன், அதைக்கற்பாறையின் உச்சியைப்போலாக்குவேன்.—அது சமுத்திரத்தின் மத்தியில்வலைவிரிப்பதற்கேதுவாகும்: நான் இவ்வாக்கைச்சொன்னேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்: அது அந்நியதேசத்தாருக்குக்கொள்ளைப்பொருளாகும்.—வயல்வெளியிலுள்ள அவன்புத்திரிகள் கட்கத்தினாலே கொலைசெய்யப்படுவார்கள்; நானே யெகோவாவென்று அறிந்துகொள்வார்கள்.

தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்; பாருங்கள், நான் வடக்கினின்று இராசாதி இராசனாகிய நெபுத்தெநெச்சரென்னும்பாபேலின் இராசாவைக்குதிரைகளைபோடும், ரதங்களோடும், குதிரைவீரரோடும், மகாசேனைகளோடுஞ்சனத்திரளோடுந் தீறுநகரத்துக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்.—அவன் வயல்வெளிகளிலுள்ள உன்புத்திரிகளைக் கட்கத்தினாலே கொலைசெய்வான்: அவன் உனக்குவிரோதமாய்க் கொத்தனத்தைக்கட்டுவான், உனக்கு விரோதமாக அணைபோடுவான், உனக்குவிரோதமாகக்கேடகத்தை உயர்த்துவான்.—உன் மதில்களுக்கு விரோதமாகப்போர்க்கருவிகளை எந்தாழிப்பான், தனக்கட்டைப்பானைகளால் உன் கோபுரங்களை இடிப்பான்.—சுவர் இடிந்த நகரத்தில் சனங்கள் உட்படுவதுபோல அவன் உன்வாசல்களிற்பிரவேசிக்க, அவன் குதிரைகளின்மிகுதியினால் தூள் உன்னைமூடும்: குதிரைவீரரும், சக்கரங்களும், ரதங்களும்மாகிய இவைகளின் இரைச்சலினால் உன் மதில்கள் அதிரும்.—தன் குதிரைகளின் குளம்பினால் உன் வீதிகளெல்லாவற்றையும் மிதிப்பிப்பான்: கட்கத்தினால் உன்சனங்களைக் கொலைசெய்வான், உன்வயியதுன்னகை தறையிலேவிழும்.—அவர்கள் உன்செல்வத்தைக்கொள்ளையிலொர்கள், உன்வியாபாரப் பொருள்களைச் சூறையாடுவார்கள்: உன்மதில்களை இடிப்பார்கள், உனக்குரம்மியமாயிருக்கிறவீடுகளை அழிப்பார்கள்: உன்கற்களையும், உன்மரங்களையும், உன்மண்ணையுஞ்சலத்திலேதள்ளிவிடுவார்கள்.—உன் தேசத்தத்தை யெ

(௨)வச.ச. அதி.௨௧.௧௨.(௨)௨.நாளா.௨அ.யெ. சங்.நக.எ.எ. எரே.ச.க.எ.அ. ஆமோ.க.யெ. ௨ப.யெ., (௨)ச. ஏசா. ௨௧.௨௪. எரே.ச.௧.௨. (௨)௫ எரே.௨௫.௨.யோவே.௧.ச. ஆமோ.க.ச. ௨.நாளா.௨அ.யெ. (௨)செ.ப.௨.ச. ௧.ச.மு.௧.யெ. எரே.ச.எ.ச. (௨)எ சங்.௧.யெ.—(௨)ச. அதி. ௨.) ஏசா.௨௧. எரே.௨௫.௨. ஆமோ.க.௧. ச.௧.௨.(௨)வச.யெ. (௨)அதி.௨௧.௧௨. (௧) அதி.௨௫.௫. (எ)எஸ்.எ.௨.தானி.௨.௧௧. (அ) அதி.௨௧.௨௨. (௨)வசா.யெ. ௨.௧.௧.௨.௨. (௨)வசா.௨.௧.௨.௨. வெளி.யெ.௨.௨.

ஒழியப்பண்ணுவேன்; உன்சரமண்டலசத்தம் இயனிக்குட்கப்படுவதில்லை.-நான் உன்னைக்கற்பாறையின் உச்சியைப்போலாக்குவேன்: வலைகள் விரிப்பதற்கேதுவாயிருப்பாய்; இனிக் கட்டப்படமாட்டாய்: யெகோவாவாகிய நானே இவ்வாக்கைச் சொன்னேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

யடு தேவையெயெகோவா தீறுவுக்குச் சொல்லுகிறார்; உன்மத்தியிலே சங்கரிக்கப்பட்ட காயம்பெற்றவர்கள் ஓலமிடுங்காலத்தில், நீவி

யசு முந்தசத்தத்தினால் தீவுகள் அதிராதிருக்குமா.-அப்பொழுது சமுத்திரதீரத்திலுள்ள பிரபுகள் யாவருந் தங்கள் தங்கள் சிங்காசனங்களைவிட்டு இறங்குவார்கள், தங்கள் தங்கள் உத்தரீயங்களை வைத்துவிடுவார்கள், தங்கள் தங்கள் சித்திரத்தையலாடைகளை உரிந்துபோடுவார்கள்: அவர்கள் நடுக்கமென்னும் வஸ்திரத்தைத் தரித்துக்கொள்வார்கள்; தரையிலுட்காந்து, நிமிஷந்தோறும் நடுநடுங்கி, உன்னைக்குறித்துத் திகைப்பார்கள்.—

யஎ அவர்கள் உன்னைக்குறித்துப் புலம்பி, உன்னை நினைந்து, சமுத்திரயாத்திரைசெய்யுஞ்சனங்களின் வாசஸ்தானமே, சமுத்திரத்திலுள்ள பெலமுங்கீர்த்தியும்பொருந்திய நகரியே, நீயும், தங்குகிறவர்களைப்பயப்படுத்தும் உன்னில்வாசமாயிருக்கிறவர்களும் எப்படிச்சேதிக்கப்பட்டீர்கள்.—

யஅ நீ விழும்நாளில் தீவுகளெல்லாம் நடுங்கும்; நீ அகன்றுபோகும்பொழுது சமுத்திரத்திலுள்ள தீவுகளெல்லாரு சஞ்சலப்படுமென்பார்கள்.—

யக ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொன்னார்; வசிப்பவர்களில்லாத நகரங்களைப்போல நான் உன்னைவெறுமையான நகரமாக்கும்பொழுதும், உன்மேல் நான் ஆழமான சலத்தை வருவித்து, உன்னை அகாதமான சலத்தில் அமிழ்த்தும்பொழுதும்,—குழியிலிறங்கிய பூருவகாலத்திலுள்ள சனங்களிடத்தில் நான் உன்னை இறங்கப்பண்ணுவேன், நீ இனி வாசஸ்தானமாயிராதபடி உன்னைப்பூருவகாலமுதல்பாழாயிருந்தபூமியின் பாதாளஸ்தலங்களில் குழியிலிறங்கியிருக்கிறவர்களுடனேதங்கப்பண்ணுவேன்; சீவனுள்ளோர்தேசத்தில் மகிமையைப்பிரகாசிக்கச்செய்

உக வேன்.—உன்னைப் பயங்கரத்துக்குக் காரணமாகும்படி செய்வேன், நீ இனி இருக்கமாட்டாய்: நீதேடப்பட்டாலும் இனி ஒருபொழுதுங்காணப்படாயென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்வீற்று.

உள். அதிகாரம்.

க. தீறுநகரத்தின் ஐசுவரியத்தை வருணித்தல்: உக. அதின் விழுதலைக்காட்டல். பின்னும் யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, நீ இப்பொழுது தீறுநக

ரத்தைக்குறித்துப் புலம்பி,—தீறுநகரத்தைநோக்கி, சமுத்திரத்தின் பிரவேசஸ்தானத்தில் வாசஞ்செய்து, அநேக தீவுகளினியித்தஞ் சனங்களுடன் வியாபாரப்பண்ணுகிறவளே, ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; தீறுநகரியே, நான் பூரணசெளந்தரியென்றும்.—உன்எல்லைகள் சமுத்திரத்தின்மத்தியிலிருக்கின்றன, உன்னைக்கட்டினவர்கள் உன்செளந்தரியத்தைப்பூரணப்படுத்தினார்கள்.—அவர்கள் செவீரின்பெருள் மரங்களின்பலகைகளால் உன்சகலகப்பல்களையுமுண்டாக்கினார்கள்: பாய் மரங்களை உனக்குச்செப்பனிமெம்படி விபானே னினின்று ஏரஸ்மரங்களைக் கொண்டுவந்தார்கள்.—பாஷானின் அல்லோன்மரங்களினால் உனதுடுப்புக்களைச் செப்பனிட்டார்கள்; கித்தீம் தீவுகளினின்றவந்த அஊரிமரத்தில் பதிக்கப்பட்டயானைத்தந்தத்தினால், உன்ஆசனங்களைச்செப்பனிட்டார்கள்.—கிப்தினின்றவந்த விசித்திரத்தையல்பொருந்திய மெல்வியுட்வை உனக்கு நீ விரித்தேற்றினபாயாயிற்று; எவ்ஷாவின் தீவுகளினின்று கொண்டுவரப்பட்ட தூமிரவருணமும் இரத்தவருணமுமுள்ள வஸ்திரம் உனக்குமேற்பரப்பாயிருந்தது.—சீதோனியரும் அர்வாதியரும் உனக்குத் தண்டவலிக்கிறவர்களாயிருந்தார்கள்: தீறுநகரியே, உன்னிடத்திலுள்ள வித்துவான்கள் உனக்கு மாலுமிகளாயிருந்தார்கள்.—உன்னிலுள்ள கிபாலின் முதியோரும், வித்துவான்களும் கம்பத்துப் பார்க்கிறவர்களாயிருந்தார்கள்: சமுத்திரத்தின் சமஸ்தகப்பல்களிலும் கப்பற்காரர்கள் வியாபாரப்பண்ணுவதற்கு உன்னிடத்திலிருந்தார்கள்.—பாரசியரும், லூத்தியரும், பூற்றியரும் உன்சேனையின் யுத்தவீரர்களாயிருந்தார்கள்: அவர்கள் உன்னிடத்தில் கேடகத்தையுந் தலைச்சீராவையுந் தாக்கி, உன்செளந்தரியத்தை விளங்கப்பண்ணினார்கள்.—அர்வாதியர் உன்சேனைகளுடன் நான்குகிசையிலும், உன் மதில்களின்மேலும், கம்மாதியர் உன் கோபுரங்களிலுமிருந்தார்கள்: இவர்கள் சுற்றிலும் உன்மதில்களின்மேல்தகப்பரிசைகளைத்தூக்கி, உன்செளந்தரியத்தைப் பூரணப்படுத்தினார்கள்.—தாஜிஜூரார் உன்ஜேடே வியாபாரப்பண்ணி, பலவித செல்வமிகுதியினால் வெள்ளியையும், இரும்பையும், வெள்ளியத்தையும், காரீயத்தை யுங்கொண்டு உன்சந்தையில்தாற்றினார்கள்.—யாவான், தூபால், மேஷெக் கென்னுஞ்சாதியார் உன்னிடத்திலுள்ள வியாபாரிகள்: அவர்கள் மனுஷரையும் பித்தளைப்பாத்திரங்களை யுங்கொண்டுவந்து, உன்சந்தையில் விற்றார்கள்.—தொகர்மாவமி சத்தார்குகிறைகளையும், யசுகுதிரையாள்களையும், கோவேறுகமுதைகளையும், உன்சந்தைகளுக்குக்கொண்டுவந்தார்கள்.—தேநாயடு

(யடு) எரே.சக.உக. அதி.உள்.உஅ. (யசு) ஏசா.உக.அ. யோனா.க.ச. யோபு.உ.யக. அதி.கஉ.ய. அதி.உள்.கடு. (யஎ) அதி.உள்.கஉ. வெளி.யஅ.க. ஏசா.உக.ச. (யஅ) வச.யடு. (உய) அதி.கஉ.யஅ.உச. (உக) அதி.உள்.கச. சங்க.க.கச.—(உள். அதி. உ.) அதி.யக.க. (க) அதி.உஅ.உ.யஉ. ஏசா.உக.க. (டு) உபா.க.க. (சு) எரே.உ.ய. (க) க.இரா.டு.யஅ. சங்.அ.க. (உ) எரே.சக.க. (யஉ) ஆதி.ய.ச. உ.நாளா.உ.ய.கச. (யக) ஆதி.ய.உ. வெளி.யஅ.யக. (யச) ஆதி.ய.க. (யடு) ஆதி.ய.எ.

னியர் உன்வியாபாரிகளாயிருந்தார்கள்; அநேக தீவுகளில் உன்வியாபாரப்பொருள்களை வாங்கி, அவைகளுக்குப் பிரதியாய் உனக்கு யானைத்தந்தம் யெசு களையும் கருங்காலிமரங்களை யுத்தந்தார்கள். — இராயர் நீ உண்டாக்கின பலபொருள்களினிமித்தம் உன் னோடே வியாபாரம் பண்ணி, சிவப்புக்கற்களையும், இரத்தாம்பரங்களையும், விசித்திரத்தையலாடைகளையும், மெல்வியவஸ்திரங்களையும், பலளங்களையும், பளிங்கையும் உன் சந்தைகளில் யெ விற்றவந்தார்கள். — யூதரும் இஸரவேல் தேசத்தாரும் உன் னோடே வியாபாரம் பண்ணி, மின்னீத்தரின்கோதுமையையும், கலப்பன்னத்தை யும், தேனையும், எண்ணெயையும், குங்குலியத்தையுங் கொண்டுவந்து உன் சந்தையில் விற்றார்கள். — தமஸ்கூரார் நீ உண்டாக்கின பொருள் மிகுதியினிமித்தமும், சகல திரவியத்தின் மிகுதியினிமித்தமும் உன் னோடே வியாபாரம் பண்ணி, எல்போனின் திராட்சரசத்தையும் வெண்மையான ஆட்மெயிரயுங் கொண்டுவந்து விற்றார்கள். — தாண்யாவானென்னூர் தேசத்தார் மூசாலினின்றி துலக்கப்பட்ட இரும்பையும், இலவங்கப்படைமையையும், வசம்பையுங்கொண்டிவந்து உன் சந்தையில் விற்றார்கள். — தேதானியார் ரதங்களுக்குத் தகுந்த விலையேற்பெற்ற புடவைகளைக் கொண்டுவந்து, உன்னிடத்திலே உக வியாபாரம் பண்ணினார்கள். — அரபியரும், கேதாரின் சகலபிரபுகளும் ஆட்டுக்குட்டிகளையும், ஆட்டுக்கடாக்களையும், வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து உன்னிடத்தில் வியாபாரம் பண்ணினார்கள். — ஷேபா, ராமாவென்னும் நகரங்களின் வியாபாரிகள் பலவித உத்தமசுகந்த திரவியங்களையும், பலவிதரத்தினங்களையும், தங்கத்தையும் உன் சந்தைகளில் கொண்டுவந்தார்கள். — ஆரான், கன்னே, ஏதேன், ஷேபா என்னுமுாரும், அடூர் கில்மத்தென்னூர் தேசத்தாரும் உன்னுடைய வியாபாரிகள். — இவர்கள் சகலவிதமான பொருள்களையும் விற்றார்கள், நீலவருணமான வஸ்திரங்களையும், விசித்திரத்தையலாடைகளையும், விலையேற்பெற்ற வஸ்திரங்களையுமிட்டுக்கயிறுகளால் கட்டியிருந்த ஏரஸ்மரப்பெட்டிகளையுங்கொண்டுவந்து, உன்னிடத்தில் உரு வியாபாரம் பண்ணினார்கள். — தர்ஷிஷ்கப்பலின் சனங்கள் உன்சந்தையில் உன்னைக்குறித்துப் பாடினார்கள்: நீ பூரணம்பெற்றுச் சமுத்திரத்தின் மத்தியில் மிகவுஞ்சிறந்திருந்தாய்.

௨௯ உன்னிடத்தில் தன்வெலிக்கிறவர்கள் ஆழமான சலத்தில் உன்னைக்கொண்டுவர, கீழ்காற்றுச்சமுத்திரத்தின்மத்தியில் உன்னை உடைத்துவிட்ட உளது. — நீ நாசமடையுந்தினத்தில் உன்செல்வமும்,

உன்சந்தையும், உன்வியாபாரப்பொருள்களும், உன்கப்பற்காரும், உன்மாலுமிகளும், உன்னிடத்தில் கம்பத்துப்பார்க்கிறவர்களும், உன்வியாபாரிகளும், உன்னிடத்திலுள்ள சகல யுத்தவீரர்களும், உன்மத்தியிலுள்ள சகல கூட்டத்தாருடனே சமுத்திரத்தின்மத்தியிலே விழுவார்கள். — உன்மாலுமிகள் அமுஞ்சத்தத்தினால் பேட்டை உகுகள் அடிரும். — தன்வெலிக்கிறவர்கள் யாவரும், உககப்பலாங்களும், சமுத்திரமாலுமிகளனைவருந் தங்கள் கப்பல்களை விட்டிறங்கிக்கரையேறி நன்றுகொண்டு, — உன்னிமித்தஞ்சத்தமிட்டுப்புலம் (க) பி, தங்கள் தலைகளின்மேல் புழுதியைத்தூவி, சாம்பலிலே புரளுவார்கள். — உன்னிமித்தந் தகுகள்தலையை முண்டானஞ்செய்வார்கள், இரட்டைத்தரித்து, முண்டாச்சந்து, மிகவும்புலம்பி, உன்னிமித்தந் துக்கங்கொண்டாவார்கள். — அவர் (௧௨) களிமெ ளுலத்தில் உன்னிமித்தம் புலம்பி, உன்னைக்குறித்து, சமுத்திரமத்தியிலே சேதமாய்ப்போன தீறுவைப்போல நகரமுண்டோ. — சமுத்திரத்தின் வழியாய் உன்வியாபாரப்பொருள்கள் புறப்பட்டபொழுது அநேக சனங்களைச் செல்வமாக்கினும்; உன்செல்வமும் உன்வியாபாரப்பொருளுமாகிய இவைகளின் மிகுதியினால் பூமி யிலுள்ள இராசாக்களை ஐசுவரியமுள்ளவர்களாக்கினும். — நீ சமுத்திரத்திரைகளினால் ஆழத்தில் (௧௪) உடைக்கப்பட்டபொழுது, உன் வியாபாரப்பொருளுடன் உன்மத்தியிலுள்ள கூட்டத்தார் விழுந்துபோனார்கள். — தீவுகளிலுள்ளவர்கள் யாவரும் உன்னைக்குறித்துத்திகைப்பார்கள், அவர்களுடைய இராசாக்கள் மிகவும்பயந்து முகவாட்டமுள்ளவர்களாவார்கள். — சனங்களுக்குள்ளான (௧௬) வியாபாரிகள் உன்னைச்சீறுவார்கள்; நீ பயங்கரத்துக்குக்காரனாமாய், நீ இனி நிலபெரு யென்றுகொல்லிப் புலம்புவார்கள் என்பதைச் சொல்லச்சொல்லிற்று.

௨௮. அதிகாரம்.

௧. அகங்காரத்தினிமித்தந் தேவன் தீறு இராசாவைத் தண்டிப்பாரென்று சொல்லல்: யக. அதைக்குறித்துப் புலம்பல்: உய. சீதோனுக்குத் தண்டனைவருமெனல்: உச. இஸரவேலர் தங்கந்தேசத்திற்கு மீன்வெருவார்களென்றுமுன்னுரைத்தல்.

பின்பு யெகோவாவினவாக்கு என்னிடத்திலும், மனுபுத்திரனே, நீ தீறுவின் இராசாவைநோக்கி, நீமனக்கருவங்கொண்டுநான் தேவன், சமுத்திரமத்தியில் தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்றாய்; உனதுள்ளந் தேவனுடைய உள்ளம்போலிருக்கின்றதென்று நீ பாலித்தாலும், நீ மனுஷனெயன்றித்தேவனல்ல. — பார், நீதானியேலேப் (௧)

(யெ) க. இரா. ௬. க. யக. எஸ்ர. ௩. ௮. அப். ௩. ௨. ௨. ௩. நியா. ௩. ௧. ௧. எரே. ௮. ௨. ௨. (௨௩) ஆதி. ௨. ௬. (௨௪) ஆதி. ௨. ௬. யக. எசா. ௪. ௩. (௨௨) ஆதி. ௩. ௧. ௨. க. இரா. ௩. ௨. சங். எ. ௩. ௩. ௩. எசா. ௪. ௩. (௨௬) ஆதி. ௩. ௧. ௧. ௨. இரா. ௩. ௩. ௩. ஆதி. ௨. ௬. ௩. (௨௬) சங். ௪. ௩. எசா. ௨. ௩. ௪. (௨௬) சங். ௪. ௩. (௨௭) நீதியக. ௪. வெளி. ௩. ௩. ௧. (௨௮) ஆதி. ௨. ௬. ௩. ௩. (௨௬) வெளி. ௩. ௩. ௩. ௩. (க) யோபு. ௩. ௩. ௩. வெளி. ௩. ௩. ௩. எஸ்ர. ௪. ௧. ௧. எரே. ௧. ௨. ௪. (௧௬) எரே. ௩. ௧. ௩. மீகா. ௧. ௩. (௧௨) ஆதி. ௨. ௬. ௩. வெளி. ௩. ௩. ௩. ௩. (௧௬) வெளி. ௩. ௩. ௩. ௩. (௧௬) ஆதி. ௨. ௬. ௩. ௩. (௧௬) ஆதி. ௨. ௬. ௩. ௩. (௧௬) எரே. ௩. ௩. ௩. ௩. — (௨௮. ஆதி. ௨.) ஆதி. ௨. ௬. ௩. ௩. எசா. ௩. ௩. ௩. (௧) சக. ௧. ௨.

பார்க்கிலும் ஞானவான்; எந்தமறைபொருளும் உ
 னக்கு மறைவாயிருப்பதில்லை.—**1** உன் ஞானத்தி
 னாலும் உன் புத்தியினாலும் ஐசுவரியத்தைச்சம்பா
 தித்தாய், பொன் வெள்ளிகளையும் உன் பண்டசா
 லைகளில் சேர்த்தாய்.—**2** உன் மகா ஞானத்தினாலும்,
 உன் வியாபாரத்தினாலும் உன் செல்வத்தை
 வருத்திக்கப்பண்ணினாய், செல்வத்தினிமித்தம்
 உன் மனங் கருவங்கொண்டதென்று ஆண்ட வ
 ராகிய யெகோவா சொல்லுகிறார்.—ஆத
 லால் ஆண்ட வராகிய யெகோவா இவ்
 வாக்குச் சொல்லுகிறார்; **3** உன் இருதயத்தைத்
 தேவனுடைய உள்ளத்தைப்போலப் பாலித்
 தாய்.—ஆதலால், பார், தேசத்தாருக்குள்ளேயங்
 கரமுள்ளவர்களாயிருக்கிற அந்நியரை உனக்கு
 விரோதமாய் வருவிப்பேன்: அவர்கள் ஞான
 மென்னும் உன் சொளந்தரியத்துக்கு விரோதமாய்த்
 தங்கத்தங்கக் கட்டக்களை உருவி, உன் மகிமைப்
 பிரகாசத்தைக் களங்கமுள்ளதாக்குவார்கள்.—
4 அவர்கள் உன்னைக்குழியில் வீழ்த்துவார்கள், கொ
 லையுண்டவர்களைப்போல நீ சமுத்திரமத்தியிலு
 ம்ந்துபோவாய்.—உன்னைக் கொல்லுகிறவனுக்கு
 முன்பாக நான் தேவனென்று நீ சொல்லுவா
 யா; நீ உன்னைவைத்திருவன்கைக்கு மனுஷனே
 யன்றித் தேவனல்ல.—**5** நீ வருத்தசேதனில்லாத
 வர்களைப்போல் அந்நியரின்கையினால் இறந்து
 போவாய்: நானே இவ்வாக்குச்சொன்னேனென்
 று ஆண்ட வராகிய யெகோவா சொல்லு
 கிறாரென்பதைச் சொல்லச் சொல்லிற்று.
6 பின்னும் யெகோவா வின் வாக்கு என்னி
 யெடத்தில்,—மனுபுத்திரனே, நீ தீறு இராசாவைக்கு
 றித்து, புலம்பி, அவனைப்பார்த்து நீ சுருப்பதித்
 தமுத்திரை, பரிபூரண ஞானம், பூரண சொளந்தரன்—
7 நீ தேவனுடைய நந்தாவணமாகிய ஏதேனிலிருந்
 தாய்; கெம்பு, பதுமாரசம், வச்சிரம், தாஜிஷ் இரத்
 தினம், கோமேதகம், யஸ்பி, நீலக்கல், சிவப்புக்
 கல், மரகதம் முதலிய சகலவிறத்தினங்களும், தங்
 கமும் உன்னை மூடிக்கொண்டன: நீ சிருஷ்டிக்
 கப்பட்டதினத்தில் உன்மேளவாத்தியங்களும் நா
 யகசுரங்களும் ஆயத்தப்படுத்தப்பட்டன.—**8** அபி
 ஷேகிக்கப்பட்டு மூடுங்கெருபியைப்போல் உன்
 னை ஏற்படுத்தினேன்; நீ தேவனுடைய பரிசுத்
 தமலையிலிருந்தாய்; நீ அக்கினிமயமான கற்கள் ம்
 டிதியில் உலாவினாய்.—உன் சென்மதினம் முதல்,
 பாவம் உன்னில்காணப்படும்வரைக்கும், நீ உன்
 நெறிகளில் குறைவற்றிருந்தாய்.—உன்னிடத்தி
 லுள்ள வியாபாரமிகுதியினிமித்தம் நீ கொடு
 மையினால் நிறைந்து பாவஞ்செய்தாய்: ஆத
 லால் நான் தேவனுடைய மலையினின்று உன்
 னை அசுத்தவஸ்துவைப்போலத்தள்ளிவிடுவேன்:
 மூடுங்கெருபியே, நான் அக்கினிமயமான கற்க

ளிலிருந்து உன்னை அழிப்பேன்.—சொளந்தரியத் யெ
 தினால் உன்மனங் கருவங்கொண்டது, உன்பிர
 காசத்தினால் நீ உன் ஞானத்தைக்கெடுத்தாய்: ஆ
 தலால் நான் உன்னைத் தரையிலேதள்ளுவேன்,
 இராசாக்கள் உன்னை அவமதிக்கும்படி நான் அ
 வர்கள் முன்பாக உன்னைத்தள்ளிவிடுவேன்.—**9** யெ
 உன் அக்கிரமங்களின் மிகுதியினாலும், உன் வி
 யாபாரத்தின் அநியாயத்தினாலும் உன்பரிசுத்தல்
 தானங்களை அசுசிப்படுத்தினாய்; ஆதலால் நான்
 உன் மத்தியினின்று ஒரு அக்கினியைத்தோற்று
 விப்பேன், அது உன்னைத்தகித்துவிடும், உன்னைப்
 பார்க்கும் யாவருக்கு முன்பாகவும் உன்னைப்
 பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.—**10** தேசத்தாருக்
 கினால் உன்னை அறிந்தயாவரும் உன்னை நினைந்துகி
 கைப்பார்கள்: நீ பயங்கரமாவாய், நீ இனி ஒரு
 பொழுதும் நிலைபெறயென்று ஆண்ட வராகி
 ய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொ
 ல்லச்சொல்லீற்று.

திரும்பவும் யெகோவா வின் வாக்கு என் உய
 னிடத்தில்,—மனுபுத்திரனே, நீ சீதோனுக்கு எ உ
 திரிமுகமாகி, அதற்கு விரோதமாய்த் தீர்க்கதரிசு
 னஞ்சொல்லி,—**11** சீதோனே, பார், நான் உனக்கு உ
 விரோதியானேன், நான் உன்மத்தியில் மேன்
 மைப்படுவேன்: நான் அதின்மேல் தண்டனைக
 ளைவருவித்து, அவளால் பரிசுத்தரென்று மதிக்க
 ப்படுஞ்சமயத்தில் நானே யெகோவாவென்று
 அவர்கள் அறிந்துகொள்வார்கள்.—நான் அதி உ
 னிடத்தில் கொள்ளினோமையும், அதின்வீதிக
 ளில் இரத்தத்தையும் அனுப்புவேன்; சுற்றிலும்
 அதற்கு விரோதமாய் வருங்கட்கத்தினால் காயப்
 பட்டவர்கள் அதின்மத்தியில் விழுபவர்கள்; நா
 னே யெகோவாவென்று அறிந்துகொள்ளு
 வர்களென்று ஆண்ட வராகிய யெகோ
 வா சொல்லுகிறார்.

இஸரவேல்வமிசத்தாரை அவமதிக்கும் அவர் உ
 களுடைய சுற்றுப்புறத்தார் யாவருக்குந் தைக்கி
 ரமுள்ளும், நோய்செய்யும் நெரிஞ்சிலும் இனி
 அவர்களுக்கு இருப்பதில்லை; நானே ஆண்ட
 வராகிய யெகோவாவென்று அவர்கள்
 அறிந்துகொள்வார்கள்.—ஆண்ட வராகிய யெ
 கோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; இஸ
 ரவேல்வமிசத்தாரை அவர்கள் சிதறடிக்கப்பட்
 டிருக்கிற அந்தந்தத்தேசத்தாரினின்று சேர்க்குங்
 காலத்தில், நான் அவர்களால்மற்றச் சனங்களின்
 பார்வையில் பரிசுத்தரென்று துதிக்கப்படுவேன்,
 அப்பொழுது அவர்கள் எந்தாசனாகிய யாக்கோ
 புக்கு நான் அளித்ததங்கத்தேசத்தில் வாசம்பண்
 னுவார்கள்.—அவர்களை அவமதிக்குஞ் சுற்றுப்
 புறத்தார் யாவரையும் நான் தண்டிக்கும்பொழு
 து, அவர்கள் அந்தஸ்தானத்தில் விக்கினமின்றி வா

(கு) சங்.ஊஉ.யெ. சக.கூ.கூ. (கூ) வச.உ. (யெ) அதி.உஎ.உ.கூ. (யூ) அதி.கூ.அ.கூ. அதி.உச.யூ. (யச) யாத்.உடு. உய. வச.யூ. அதி.உய.சய. (யசு) வச.யச. (யெ) வச.உ.டு. (உச) அதி.சு.உ. ஏசா.உ.கூ.சய.உ. எரே.உ.டு.உ.உ. அதி.கூ.உ.கூ. (உஉ) யாத்.யச.ச.யெ. அதி.கூ.யூ. சங்.கூ.யூ. அதி.உய.சக. வச.உ.டு. (உக) அதி.கூ.அ.உ.உ. (உச) எண்.கூ.டு. யோச.உ.கூ.யூ. (உடு) ஏசா.யூ.யெ. வச.உ.உ. (உசு) எரே.கூ.கூ. அதி.கூ.சு.உ. ஏசா.கூ.டு.உச. ஆமோ.கூ.யச. எரே.கூ.டு.

சம்பண்ணி, வீடுகளைக்கட்டி, திராட்சத்தோட்டங்களை உண்டாக்குவார்கள்; விசாரமில்லாமல் வாசம்பண்ணுவார்கள், நானே தங்கள் தேவனாகிய யெகோவாவென்று அறிந்துகொள்வார்களென்பதைச்சொல்லச்சொல்லிற்று.

உக. அதிகாரம்.

க. பார்வோன் இராசாவின் அகங்காரத்தையுங்கபடத்தையுந்தெரிவித்தல்: அ. அவன்தேசம் அழிக்கப்படுமென்றுமுன்னுரைத்தல்: யக. நாற்பது வருஷத்தின் பின்சீர்ப்படுமென்றுசொல்லல்: யஎ. எகிப்துதேசத்தின் இராச்சியத்தை நெபுகத் நெத்சருக்குக் கூலியாகக்கொடுத்தல்: உக. இஸரவேலர் விருத்தியடைதல்.

பத்தாம் வருஷம்பத்தாம் மாதம் பன்னிரண்டாந்தினத்தில் யெகோவா வின்வாக்குஎன்னி

உ. டத்தில், -மனுபுத்திரனே, எகிப்தின் இராசாவாகிய பார்வோனுக்கு எதிர்ப்பு முகமாகி, அவனுக்கும் எகிப்து முழு வதக்கும் விரோதமாய்ப்பேசித்தீர்க்க

க. தரிசனஞ்சொல்லி, -எகிப்தின் இராசாவாகிய பார்வோனே, நீ உன்நதியின்மத்தியில்கிடந்து, இந்த

நதி என்னுடையது, நான் எனக்காக இதை உண்டெண்ணினேனென்ற பெரியமுதலையே, நான்

உன் விரோதியானேன். -நான் உன்கொடியுகளில் துண்டிக்காமாட்டி, உன்நதியிலுள்ள மச்சங்களை உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளும்

படிசெய்து, நதியின் மத்தியினின்று உன்னைத் தூக்கிவிடுவேன், உன் நதியின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.

உ. -பின்பு உன்நையும், உன் நதியின் சகல மச்சங்களையும் மைதானத்திலே தள்ளிவிடுவேன்: நீ வெளியிலேவிழுவாய்; கூட்டப்பட்ட

உ. ஏகமாய்ச்சேர்க்கப்படமாட்டாய், நான் உன்னைப்பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக்கொடுப்பேன்.

எ. -எகிப்தியர் யாவரும் இஸரவேல் வயிசத்தாருக்கு காணற்கோலாயிருந்தபடியால், நானே யெகோவாவென்று அறிந்துகொள்வார்கள்.

எ. -அவர்கள் உன்னைக்கையிலேபிடிக்க, நீ முறிந்து அவர்கள் தோலை எல்லாங் கிழிப்பாய்: அவர்கள் உன்மேல்சாய்ந்தால் நீ அவர்கள் இடுப்பெல்லாம் முறியும்படி வேதனைப்படுத்துவாயென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

அ. ஆதலால் பார், நான் உன்மேல்கட்கத்தையெழுவித்து, மனுஷரையும் மிருகங்களையும் உன்னிலிராதபடிசேதிப்பேன். -நதிஎன்னுடையது, நான் அதை உண்டாக்கினேனென்று அவன்சொன்னபடியினால் எகிப்துதேசம்பாழ்ப்படுவெறுமையாகும்;

அ. -அப்பொழுது நானே யெகோவாவென்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். -ஆதலால் பார், நான் உனக்கும் உன்நதிக்கும்விரோ

திதாகி, மிக்தோல்முதல் கூவுதின் எல்லையிலுள்ளசேவேனேவரைக்கும் எகிப்துதேசத்தை முழுமையும் பாழ்ப்படுத்திவெறுமையாக்குவேன். -எந்தமனுஷனுடையகாலும் அதின்வழியாய்ச்செல்லாது, எந்தமிருகமும் அங்கேபோகாது, நாற்பது வருஷமட்டும் வசிப்பாரில்லாமலிருக்கும். -வெறுமையாக்கப்பட்டதேசங்களுக்குள் எகிப்துதேசத்தை நான் நாற்பது வருஷமட்டும் வெறுமையாக்குவேன், அவாந்தரமாய்ப்போன அதின் சகல நகரங்களும் அவாந்தரமாக்கப்படும்: நான் எகிப்தியரைச்சகலசாதிகளுக்குள்ளுள்ளுவி, எல்லாதேசங்களிலும் அவர்களைச் சிதற அடிப்பேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

நாற்பது வருஷஞ்சென்ற பின்பு நான் எகிப்தியரை அவர்கள் சிதற அடிக்கப்பட்டதேசத்தாரினின்று சேர்த்துக்கொண்டு, -எகிப்தியரைச்சிறையினின்று மீட்டி, பத்தேசென்னும் அவர்கள் சென்மதேசத்திற்கு அவர்களைத் திரும்பிப்போகப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் நீசராச்சியத்தை யுடையவர்களாவார்கள். -அது இராச்சியங்களுக்குள் மிகவும் நீசமுள்ளதாகும்; அது இனித் தேசத்தாருக்குள் சிரேஷ்டமாக எண்ணப்படமாட்டாது: அவர்கள் இனி அந்நியதேசத்தாரை அரசாளாதபடி நான் அவர்களை மெலியப்பண்ணுவேன். -இஸரவேல்வயிசத்தார் தங்குகள் அவர்களைநோக்கும்பொழுது தங்கள் அக்கிரமங்கள் நினைவில் வந்து, இனி ஒருபொழுதும் அவர்களிடத்தில் அடைக்கலம் புகமாட்டார்கள்: நானே ஆண்டவராகிய யெகோவாவென்றறிந்துகொள்ளுவார்களென்பதை ஆண்டவராகிய யெகோவா சொல்லச்சொன்னாரென்று சொல்லிற்று.

இருபத்தேழாம் வருஷம் முதலாம் மாதம் யெமுதலாந்தினத்தில் யெகோவாவின் வாக்குஎன்னிடத்தில், -மனுபுத்திரனே, பாபேலின் இயூராசாவாகிய நெபுகத்நெத்சர் திறவுக்குவிரோதமாகத்தன்சேனைகள் பெரியணியுஞ் செய்யப்பண்ணினான்: ஒவ்வொருதலையும் மொட்டையாயிற்று, ஒவ்வொருவனுடைய தோளின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனால் அவன் திறவுக்குவிரோதமாய்ச்செய்தஊழியத்தினியித்தம் அவனாயினும் அவன்சேனையாயினும் கூலிபெறவில்லை. -ஆதலால் பார், நான் பாபேலின் இராசாவாகிய யெகோவா நெபுகத்நெத்சருக்கு எகிப்துதேசத்தைக்கொடுக்கிறேன்; அவன் அதின் கூட்டத்தாரைச்சிறைபிடித்து, சூறையாடி, அதின் கொள்ளிப்பொருளை அபகரித்துக்கொள்வான், அது அவன்சேனைக்குக் கூலியென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார். -அவன் அதற்கு விரோத உய

(உக. அதி. உ.) அதி.உஅ.உக. ஏசா.யக.க. ஏரே.உஇ.யக. (க) ஏரே.சச.கய. சங்.ஏச.யக.யச. ஏசா.உஎ.க. அதி.உஅ.உ. (ச) ஏசா.கஎ.உக. (இ) ஏரே.அ.உ. ஏரே.எ.கக. (சு) உ.இரா.யஅ.உக. ஏசா.கசு.க. (எ) ஏரே.கஎ.இ.எ.யக. அதி.யஎ.யஎ. (அ) அதி.யச.யஎ. அதி.கஉ.யக.யஉ.யக. (ய) அதி.கய.யஉ. யாத்.யச.உ. ஏரே.சச.க. அதி.கய. (க) அதி.கஉ.யக. (யஉ) அதி.கய.எ.உக. (யக) ஏசா.யக.உக. ஏரே.சச.உக. (யச) அதி.யஎ.க.யக. (யசு) ஏசா.கய.உ.க. (யஅ) ஏரே.உஎ.சு. (உய) ஏரே.உஇ.க.

மாய்ச்செய்தவேலைக்குத் தகுந்தகூலியாக எகிப்துதேசத்தைஅவனுக்குக்கொடுத்தேன், அவர்கள் எனக்காக வேலைசெய்தார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

௨௧ அந்தத்தினத்தில் நான் இலரவேல் வயிச்சத்தாரின்கொம்பை முனைக்கப்பண்ணுவேன், அவர்கள்மத்தியில் நீ வாய்திறக்கும்வரம்அளிப்பேன்; அதினால் நானே யெகோவாவென்று அவர்கள் அறிந்துகொள்வார்களென்பதைச்சொல்லிற்று.

௩௩. அதிகாரம்.

௧. எகிப்தியரும் அதற்குத் துணைநின்றவர்களுஞ்சேதிக்கப்படுவார்களென்று தீர்க்கதரிசனஞ்சொல்லல்: ௨௩. எகிப்தின்சேனைகளை நாசப்படுத்தப்படுவின் இராசா தன்சேனைகளைப்பெருகப்பண்ணுவாரென்றுமுன்னுரைத்தல்.

திரும்பவும் யெகோவாவின் வாக்கு என்னிடத்தில், -மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனஞ்சொல்ல; நீங்கள், ஐயோ, அந்தநாளென்றலறுங்கள்.—அந்தத்தினஞ் சமீபித்துவந்தது; யெகோவாவின் தினஞ் சமீபித்துவந்தது; அந்தமந்தாரதின் அந்நியதேசத்தாரின்காலம்.—எகிப்தின்மேல் கட்கம்வரும், கூடிதேசத்தில் மகாவேதனையுண்டாகும், அந்தச்சமயத்தில் எகிப்துதேசத்தில் கொலையுண்டவர்கள் விழுவார்கள், அதின் கூட்டத்தார் கொண்டுபோகப்படுவார்கள், அதின் அஸ்திபாரங்கள் நிரூபலமாக்கப்படும்.—கூடி, பூற்று, ஊத், கூப்பெண்ணுந் தேசத்தாரும், கலப்புச்சனங்களினைவரும், உடன்பட்டதேசத்தார் யாவரும் அவர்களுடனே கட்கத்தினால் விழுவார்கள், எகிப்துக்குச் சகாயஞ்செய்கிறவர்களும் விழுவார்கள்,—அதின் பரக்கிரமத்தின் அலங்காரம் ஒழிந்துபோமென்று யெகோவா சொல்லுகிறார்; மிக்தோல் முதல் செவேலைவரைக்குமுள்ள சனங்கள் கட்கத்தினால் அதிலே விழுவார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—பாழாய்ப்போன தேசங்களுக்குள் அவர்கள் பாழாய்ப்போவார்கள், நாசப்பட்ட நகரங்களுக்குள் அவர்கள் நகரங்களும் நாசப்படும்.—நான் எகிப்துதேசத்தில் அக்கினியை மூட்டும்பொழுதும், துணையாய்நின்ற யாவரும் நாசமடையும்பொழுதும், நானே யெகோவாவென்று அறிந்துகொள்வார்கள்.—அத்தினத்தில் அனுப்பப்பட்ட தூதர்கள் விசாரியல்லாத கூலியரைப் பயப்படுத்தும்படி என்னிடத்தினின்றே கப்பலேறிப்போவார்கள், எகிப்தின் தினத்திலுண்டானது போலமகாவேதனை அவர்கள்மேல்வரும்; பாருங் கள், அதுவருகின்றது.—நான் பாபேலின் இராசாவாகியநெபுகதநெச்சரின்கையினால்எகிப்தின்

கூட்டத்தாரையும் ஒழியப்பண்ணுவெனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—அவனும், தேசத்தாருக்குள்ளே பயங்கம்கரமுள்ளவர்களாகிய அவன் சனங்களுந் தேசத்தை நாசப்படுத்தும்படி சொன்னவரப்படுவார்கள்: அவர்கள் எகிப்துக்கு விரோதமாகத் தங்கள்கட்கங்களை உருவி, கொலையுண்ட சனங்களால்தேசத்தை நிரப்புவார்கள்.—நான் நதிகளை உடவற்றப்பண்ணுவேன், துஷ்டருடைய கையில் தேசத்தைவிற்பேன்: அந்நியின்கையினால் தேசத்தையும்அதின்பூணத்தையும்பாழாக்குவேன்: யெகோவாவாகிய நான் இவ்வாக்கைச்சொன்னேன்.—நான் வக்கிரகங்களை நாசப்படுகிட்டுவேன், நோப்பினின்று வக்கிரகங்களை ஒழிப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தாரில் ஒருவனும்பிரபுவாயிரான்: எகிப்துதேசத்தில்பயமுண்டாகும்படி செய்வேன்.—பத்திரேசைவெயசறுமையாக்குவேன், சோவானில் அக்கினியை மூட்டுவேன், நோ நகரத்தைத் தண்டிப்பேன்.—எகிப்தின் பரக்கிரமமென்னுஞ் சீனின்மேல் யெகோவாபத்தைச்சொரிந்து, நோ நகரத்தின்கூட்டத்தாரைச்சங்கரிப்பேன்.—நான் எகிப்தில் அக்கினியைமூட்டுவேன்: சின் மகாவேதனைப்படும், நோ பிளந்துபோம், நோப்புக்குத்தினமும்கிலேசங்களுண்டாகும்.—அவென், பிபேசேதென் யெனும்நகரங்களின்வாலிபர்கட்கத்தினால்விழுவார்கள்: இவைகள்சிறைப்பட்டிப்போம்.—நான் எகிப்தின் துகங்களைமுறிக்கும்பொழுது தப்பானே சில்பகலிலுயிருண்டுபோம்: அதின்பரக்கிரமத்தின் ஆடம்பரம் அதில்ஒழிந்துபோம்: மேகம்அதைமூடும், அதின்குமாரத்திகள் சிறைப்பட்டிப்போவார்கள்.—இவ்வீதமாய் நான்எகிப்தைத்தண்டிக்கும்பொழுது நானே யெகோவாவென்று அவர்கள் அறிந்து கொள்வார்களென்பதை ஆண்டவராகிய யெகோவா சொல்லச் சொன்னாரென்று சொல்லிற்று.

பதினொராம்வருஷம்முதலாம் மாதம் ஏழாந்தி உயினத்தில், யெகோவாவின் வாக்குஎன்னிடத்தில், -மனுபுத்திரனே, எகிப்தின் இராசாவாகிய உசபார்வோனின்புயத்தைமுறித்தேன்; பார், கட்கம் பிடிப்பதற்கு அதைப்பெலப்படுத்தும்படி சொஸ்தப்படுத்துவதற்கேதுவாய்ப் பற்றுவைத்துக் கட்டப்படுவதில்லை-ஆதலால்பார், எகிப்தின் இராசா உசவாகியபார்வோனுக்கு விரோதியாயிருக்கிறேன், பலமுள்ளவைகளும், முன் முறிக்கப்பட்டவைகளுமாகிய அவன் புயங்களை முறிப்பேன்; கட்கம் அவன்கையினின்றேவிழப்பண்ணுவேன்.—எகிப்தியரைப் பலசாதியாருக்குள்ளுஞ் சிதறப் பண்ணி, பலதேசங்களிலும் பறக்க அடிப்பேன்.—நான் பாபேல் இராசாவின்புயத்தைப் பெசு

(௨௧) சங்.௩௩.௨௭. அதி.௨௪.௨௭.—(௩௩) அதி. ௨.) ஏசா.௩௩.௧. (௧) யோவே.௨.௧. செப்.௧.௭. (௪) அதி.௨௧.௩.௧. ஏரே.௩௩.௩. (௨) அதி.௨௭.௩. ஏரே.௨௩.௨.௨.௪. (௫) அதி.௨௧.௩. (௭) அதி.௨௧.௩.௨. (௧) ஏசா.௩௩.௧.௨. (௩) அதி.௨௧.௩. (௩) அதி.௨௭.௭. (௨௨) ஏசா.௩௩.௪.௩. (௩) ஏசா.௩௩.௧.௩. ஏரே.௪௧.௨.௩. சக.௩௩.௨.௪.௧.௩. (௩) அதி.௨௧.௩.௪. நாகூ.௩.௩. (௩) ஏரே.௪௧.௨.௩. (௩) ஏரே.௨.௩. (௨௨) ஏரே.௪௩.௨.௩. ஏரே.௪௧.௩. (௨௨) சங்.௩௭.௩. (௨௩) அதி.௨௧.௩.௨.

லப்படுத்தி, என்கட்கத்தை அவன் கையிலிடுவேன்: பின்புநான் பார்வோனின்புயங்களை முறிப்பேன், அவன் இவனுக்குமுன்னே சாவுக்கே துவானகாயப்பட்ட ஒருவனுடையதவிப்பினால் உடுதவிப்பான்.—பாபேல் இராசாவின் புயங்களை யோ நான் பெலப்படுத்துவேன், பார்வோன் இராசாவின்புயங்கள் விழுந்துபோம்; நான் என்கட்கத்தைப் பாபேல் இராசாவின்கையிலிடும் பொழுதும், அவன் அதைஎகிப்துசேசத்தின்மேல் ஒங்கும்பொழுதும் நானே யெகோவா வென் உசுறு அறிந்துகொள்வார்கள்.—நான் அநேகசாதியாருக்குள் எகிப்தியரைச் சிதறப்பண்ணி, பலதேசங்களிலும் அவர்களைத் தாற்றுவேன்; நானே யெகோவா வென்று அவர்கள் அறிந்துகொள்வார்களென்பதை ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்றுசொல்லிறது.

௩௧. அதிகாரம்.

௧. அஹீரியவை ஏஸ்விருட்சத்திற்குஒப்பிடல்:
 ௨. அகங்காரத்தினிமித்தந்தறிக்கப்பட்டுவிழல்:
 ௩. பார்வோன் ஒழிவுபெறுதல்.

பதினொராவ்நருவும் மூன்றாமாதம் முதலாந்தினத்தில், யெகோவா வின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, நீ எகிப்தின் இராசாவாகிய பார்வோனையும், அவன் கூட்டத்தாரையும்நோக்கி, நீ உன் மகத்துவத்தில் ஆருக்கொப்பாயிருக்கிறாய்.

௩. பார், அஹீரியன், லிபானேனிலுள்ள அழகிய கிளைகளுள்ளதும், நிழல்தருவதும், மிகவும்உயர்ந்ததும், நெருங்கிய கொப்புகளுக்குமேலாக வளர்ந்ததுனியுடையதுமாகிய ஒரு ஏஸ்விருட்சமாயிருந்தான்.—சலத்தினால் அது செழித்தோங்கிற்று, வேருன்றியஸ்தானத்தின் சுற்றிலும்ஒடும் நதிகளுக்கும் வெளியிலுள்ள சகலவிருட்சங்களைடத்து நீர்க்கால்களுக்கும் பாய்கிற ஆழமானசலத்தினால் அது மேன்மைபெற்றது.—ஆதலால் வெளியிலுள்ள சகல விருட்சங்களிலும் மிகவும் உயரமாயிற்று, மிகுந்த ஆழமான சலங்களினால் அது கிளைத்தபொழுது அதின் கொப்புகள் அதிகமும், அதின் கிளைகள் நீளமுமாயின.—

௪. அதின் கொப்புகளில் ஆகாயத்துப்பறவைகளெல்லாம் கூடுகட்டின, அதின் கிளைகளின்கீழே வெளியின் மிருகங்களெல்லாம் ஈன்றன, அதின் நிழலில் பிரதான சாதியார் எல்லாருந்தங்கினூர்கள்.—

௫. இவ்வீதமாய் அது தன் மகத்துவத்தினாலும், தன் கொப்புகளின் நீளத்தினாலும் அதிக அழகுள்ளது: அதின் வேர் மிகுந்த சலங்களிடத்திலிருந்தது.—

௬. தேவனுடைய நந்தவனத்திலுள்ள மற்ற ஏஸ்விருட்சங்கள் அதை மூடக்கூடாமற்போயிற்று: தேவதாருகள் அதின் ஒரு கொப்புக்கும் ஒப்பாகாது, கஸ்தானியமரங்கள் அதின் கொப்பைப்போவிராது; தேவனுடைய நந்தவனத்திலுள்ள

எ எந்த விருட்சமும் அழகில் அதற்கொப்பல்ல.—அதினுடைய கிளைகளின் மிகுதியினால் அதை அலங்கரித்தேன்: அதினால் தேவனுடைய நந்தவனமாகிய எதேனிலுள்ள சகல விருட்சங்களும் அதின்மேற்பொருமைகொண்டன.

ஆதலால் ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; அவன் அதிக உயரமாய்த் தன்னை உயர்த்தி, நெருங்கிய கொப்புகளுக்குமேலாகத் தன் துனியைச்செல்லப்பண்ணி, தன் உன்னத்தினுமேலமனக்கருவங்கொண்டான்.—ஆதலால் இவனைத்தேசத்தாருக்குள் ஒரு பராக்கிரமசாலியின் கையில் ஒப்பிப்பேன்; அவன் இவனுக்குப் பலனளிப்பான்: இவன் தீமையினிமித்தம் நான் இவனைத் தூரத்திலட்டேன்.—தேசத்தாநிலும் பயங்கரமுள்ளவர்களாகிய அந்நியர் அவனை வெட்டிவிட்டுப்போனார்கள், மலைகள்மேலும், சகலதாழ்ந்தபூமிகளிலும், தேசத்திலுள்ள சகலநதிகளின் ஓரங்களிலும் அவன் கிளைகள் விழுந்தன, அவன் கொப்புகள் முறிந்தன; பூமியிலுள்ள சகல சனங்களும் அவன் நிழலை விட்டிற்றங்கி, அவனை விட்டுவிட்டார்கள்.—இப்பொழுது சேதமாய்ப்போன அடிமரத்தின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் வாசமாயிருக்கின்றன, அதின் கிளைகளின்மேல் வெளியிலுள்ள மிருகங்களெல்லாம் தங்குகின்றன.—நீரருகேயுள்ள எந்தவிருட்சமும் தன் உயரத்தினுமே கருவங்கொள்ளாமலும், நெருங்கிய கொப்புகளுக்குமேலாய்த் தன் துனியைச் செல்லவிடாமலும், நீரையுண்ணும் எந்தவிருட்சமுந்தானே ஆதரவென்று எண்ணாமலும் மிருக்கும்பொருட்டு, அவைகளெல்லாம் மரணத்திற்கு ஒப்பிக்கப்பட்டு, குழியிலிறங்கின மனுபுத்திரருக்குள்ளே பூமியின்பாதாளங்களில் தள்ளப்பட்டிருக்கின்றன.—அவன்பாதாளத்திலிறங்கினதின் தின்புலம்பலவரப்பண்ணினேன்: நான் அவன் நிமித்தம் ஆழத்தை மூடினேன், சலப்பிரவாகம் செல்லாதபடி கின்றுவிட நான்கிரனான நீர்களைத்தடுத்தேன்: அவனிமித்தம் நான் லிபானேனைப்புலம்பச்செய்தேன், அவனிமித்தம் வெளியிலுள்ள எல்லாமரங்களும் வாடிப்போயின.—நான் குழியிலிறங்கினசனங்களுடன் அவனைத்தள்ளிவிட்டபொழுது, அவன் விழுந்தசத்தத்தினால் சாதியாரையும் அதிரப்பண்ணினேன்: ஏதேனின் சகலவிருட்சங்களும், லிபானேனிலுள்ள உத்தமமுஞ் சிரேஷ்டமுமான நீரையுண்ணுகிற சகலவிருட்சங்களும், பூமியின்கீழான இடங்களில் ஆறுதலை அடைந்தன.—அவனுடன் இவர்களும், புறச்சாதியாருக்குள் அவன் நிழலில் வாசம்பண்ணி அவனுக்குப்புயமாயிருந்தவர்களும், கட்கத்தினால் கொலையுண்டவர்களிடத்தில்பாதாளத்திலிறங்கினூர்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

எ எந்த விருட்சமும் அழகில் அதற்கொப்பல்ல.—அதினுடைய கிளைகளின் மிகுதியினால் அதை அலங்கரித்தேன்: அதினால் தேவனுடைய நந்தவனமாகிய எதேனிலுள்ள சகல விருட்சங்களும் அதின்மேற்பொருமைகொண்டன.

(௨௫) சங்.க.யக. (௨௬) வச.௨௩. அதி.௨௩.௨௨.—(௩௧) அதி. ௨. (௩) தானி.ச.ய. (௪) எரே.௫.௧.௩௧. (௫) தானி.ச.யக. (௬) அதி.௨.௨௩. தானி.ச.ய.௨ (௮) ஆதி.௨.௮. அதி.௨.௮.௩ (௯) தானி.௫.௨.௨. (௧௦) அதி. ௨.௮.௮. அதி.௩.௨.௫. (௧௧) ஏசா.௩.௨.௬. அதி.௩.௨.௬. (௧௨) சங்.௮.௨.௮. அதி.௩.௨.௮. (௧௩) அதி.௨.௩.௨.௫. ஏசா. ௩.௮.௮. அதி.௩.௨.௬. (௧௪) புல.ச.௨.௩.

யெ ி மகிமைப்பிரகாசத்திலும் மகத்துவத்திலும் ஏ தேனின்றுருட்சங்களில் எதற்கு ஒப்பாயிருக்கிறாயும், நீயும் ஏதேனின் விருட்சங்களுடனேயுமியின் பாதாளத்திலே கொண்டு வரப்படுவாய்: கட்கத்தினால் கொலைசெய்யப்பட்டவர்களுடனே விருத்தசேதனையில்லாதவர்கள் மத்தியில் கிடப்பாய். பார்வோனும் அவன் கூட்டத்தாரும் இதுவேயென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லச் சொல்லிற்று

௩௨. அதிகாரம்.

௧. எகிப்துவிழுந்தினிமித்தம்புலம்பல்: யெ. பாபேவின் இராசாவினால் எகிப்து நாசமடையுமென்றுதீர்க்கதரிசனஞ் சொல்லல்: யெ. அதுபாதாளத்திலறங்கல்.

பன்னிரண்டாம்வருஷம் பன்னிரண்டாம் மாதம் முதலாம் தினத்தில், யெகோவாவின் வாக்கு என்னிடத்தில், -மனுபுத்திரனே, நீ எகிப்தின் இராசாவாகியபார்வோனைக்குறித்துப்புலம்பத்தொடங்கி, அவனைநோக்கி, நீசாதியாருக்குள் ஒரு இனஞ்சிக்கத்துக்குச் சமானமாயிருக்கிறாய், நீசமுத்திரங்களில் ஒருமுதலையைப்போலிருக்கிறாய்: நீநதிகளின்வழியாய்ச்சென்று, உன் கால்களாலே சலத்தைக்கலக்கி, அதின் ஓடைகளை அசுசிப்படுத்துகிறாய். -ஆதலால் ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; நான் சமுதாயசனங்களினால் உன்மேல் என்வலையை வீசவேன்; அவர்கள் என்வலையில்உன்னைஇழுத்துக்கொள்வார்கள். -அப்பொழுதுநான்உன்னைக்கரையில்விடுவேன், வெளியில் உன்னைத்தள்ளிவிடுவேன், ஆகாயத்துப்பறவைகளெல்லாம்உன்மேலே தரிக்கப்பண்ணி, பூமிமுழுவதிலுமுள்ள மிருகங்களை உன்னாலேவிருத்தியாக்குவேன். -மலைகள்மேல் உன்மாயிசத்தைப்போடுவேன், உன் உயரத்தினால் தாழ்த்தபூமிகளை நிரப்புவேன். -நீ நீத்துகிற தேசத்திலே மலைகள் வரைக்கும் உன் இரத்தத்தைப் பாய்ச்சவேன், நதிகள் உன்னாலே நிரம்பும். -நான் உன்னை அவித்துவிடுகையில்வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருளப்பண்ணுவேன்; மேகத்தினாலே சூரியனை மறைப்பேன், சந்திரன் தன் ஒளியைக்கொடான். -வானத்தின் சகலசோதிகளையும் உன்மேல் அந்தகாரமாயிருக்கும்படிசெய்து, உன் தேசத்தின்மேல் இருளை வரப்பண்ணுவேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார். -நீ அறியாதசாதியாருக்குள்ளே புறத்தேசங்கள்வரைக்கும் உன்நொறுங்குதலைநான் எட்டப்பண்ணும் பொழுது, அநேக சனங்களின் இருதயங்களைக்கிலேசப்படுத்துவேன். -அநேகசனங்கள் உன்னைக்குறித்துத் திகைக்கும்படிசெய்வேன், அவர்கள் இராசாக்கள், தங்களுக்குமுன் நான்என்கட்ட

கத்தைவீசஞ்சமயத்தில் உன்னிமித்தம் மிகவும் பயப்படுவார்கள்; நீயும்நாளில் அவரவர் தங்கன்தங்கள் பிராணனுக்காகநிமிஷந்தோறும்நடுங்குவார்கள்.

ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; பாபேலுடைய இராசாவின் கட்கம்உன்மேல்வரும். -தேசத்தாருக்குள் பயம்பெகரமுன்னவர்களாகிய பராக்கிரமசாலிகளின்கட்கங்களினால் உன்சனங்களெல்லாரையும் விழப்பண்ணுவேன்: அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தை நாசப்படுத்துவார்கள், அதின்கூட்டமுழுவதும்பாழாகும். -நான்மகாநதியோரத்திலுள்ளஅதின் சகல மிருகங்களையும் நாசப்படுத்துவேன்; இனி ஒருபொழுதும் மனுஷனுடைய கால் அதைக்கலக்கமாட்டாது, எந்த மிருகத்தின்குளம்பும் அதைக் கலக்கவுமாட்டாது. -அப்பொழுது யெசுது நான் அவர்களுடைய சலங்களைத்தெளியப்பண்ணி, எண்ணெயைப்போல் அவர்கள் நதிகளைஓடப்பண்ணுவேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார். -நான் இவ்விதமாய் எகிப்துதேசத்தைவெறுமையாக்கி, அதைப்பூரணப்படுத்தியஅதின்பொருளை அகற்றி, அதில் வசிக்கும்யாவரையும் சங்கரிக்கும்பொழுது நானே யெகோவா வென்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். -இதுவே புலம்பலின்காரியம்; யெசு இவ்விதமாய் அவனைக்குறித்துப்புலம்புவார்கள்: அந்நியதேசத்தாரின் குமாரத்திகள் அவனைக்குறித்து அழுவார்கள்: எகிப்துக்காகவும், அவன் சனசமுதாயத்திற்காகவும் புலம்புவார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதாகச்சொல்லச்சொல்லிற்று.

பன்னிரண்டாம்வருஷம், மாதத்தின்பதினை யெதாந்தினத்தில் யெகோவாவின் வாக்கு என்னிடத்தில், -மனுபுத்திரனே, நீஎகிப்தின்சன யெசமுதாயத்தினிமித்தம்புலம்பல், அவர்களுயும்பயர்பெற்றசாதியாரின் புத்திரிகளையுங் குழியிலிறங்குவார்களோடே பூமியின்பாதாளத்தில்தள்ளிவிடு. -நீ ஆரைப்பார்க்கிலும் செளந்தரியவதிகையாயிருக்கிறாய்; நீ இறங்கிவிருத்தசேதனில்லாதவர்களோடே சயனித்துக்கொள். -அவர்கள்கட்கத்தினால் கொலையுண்டவர்கள்மத்தியில் விழுவார்கள்: அவன் கட்கத்துக்கு ஒப்பிக்கப்பட்டான்: அவனையும் அவன் சன சமுதாயத்தையும் பிடித்து இழு. -பராக்கிரமசாலிகளில் பலவான் உகரும், அவனுக்குச் சகாயஞ்செய்தவர்களும், அவனோடே பாதாளத்தின்ததியிலே பேசுவார்கள்: விருத்தசேதனையில்லாதவர்களாய்க் கட்கத்தினாலே கொலைசெய்யப்பட்டு இறங்கிக் கிடக்கிறார்கள். -அங்கே அழீரும், அவளுடைய எல் உலாக்கூட்டத்தாரும் கிடக்கிறார்கள்: இவர்களெல்

(யெ)அதி.௩௨.யெ. அதி.௨௮.யெ. - (௩௨.அதி.௨.) அதி.௨௭.௨. அதி.யெ.௩.௬. அதி.௨௬.௬. அதி.௩௪.யெ. (௩)அதி. ௩௨.யெ. ஒசி.௭.யெ. (௪)அதி.௨௬.௩. அதி.௩௬.யெ. (௫)அதி.௩௬.யெ. (௭)எசா.யெ.௩. யோவே.௨.௩. ஆமோ.௮. ௩. மத்.௨௪.௨௬. வெளி.௬.யெ.யெ. (௮)அதி.௨௭.௩. அதி.௨௬.யெ. (௯)எசா.௨௬. (௧௦)யாத்.௭.௩. யாத்.யெ. ௪.யெ. (யெ) ௨.சாமு.௧.யெ. ௨.நாளா.௩.௩. (யெ) அதி.௨௬.௨. (யெ) அதி.௩௬.௨.யெ. வச.௨௬.௨௪. (௨௨) வச.௨௪.௨௬.௨௬.௩.

லாருங்கட்கத்தினால் கொலைசெய்யப்பட்டவியழுந்து, அவனைச் சுற்றி அடக்கம்பண்ணப்பட்டிருக்கிறார்கள்.—பாதாளத்தின்பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகளிருக்கின்றன, அவள் சமுதாயத்தார் அவள் பிரேதக்குழியைச் சுற்றியிருக்கிறார்கள்: சீவனுள்ளோர்தேசத்தில் பயமுண்டாகிய அவர்களையாவருங்கட்கத்தினால் கொலைசெய்யப்பட்டவியழுந்தார்கள்.—அங்கே எலாமும், அவள் சமுதாயசனங்களும் அவளுடைய பிரேதக்குழிக்குச் சுற்றுப்பக்கத்திலே கிடக்கிறார்கள், அவர்களெல்லாருங்கட்கத்தினால் கொலையுண்டவியழுந்து, சீவனுள்ளோர்தேசத்திலே பயமுண்டாகிய விருத்தசேதனமில்லாதவர்களாய்ப்பூமியின் பாதாளத்திலிறங்கினார்கள், குழியிலிறங்கினவர்களோடே தங்கள் அவமானத்தைச் சமக்கிறார்கள்.—
 ௨௮ கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் அவனை அவளுடைய சனசமுதாயத்தோடே சயனிக்கப்பண்ணினார்கள்: அவனைச் சுற்றி அவளுடைய பிரேதக்குழிகளிருக்கின்றன: அவர்களெல்லாரும் விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கட்கத்தினால் வெட்டுண்டார்கள்: அவர்கள் சீவனுள்ளோர்தேசத்தில் பயமுண்டாகியவ் குழியிலிறங்கினவர்களோடே தங்கள் அவமானத்தைச் சமக்கிறார்கள்: அவன்கொலையுண்டவர்களுக்குள்வைக்கப்பட்டிருக்கிறார்.—அங்கேமேலெங்கும், தூபாலும், அவள் சமுதாயசனங்களுங்கிடக்கிறார்கள்: சுற்றுப்புறத்தில் அவர்கள் பிரேதக்குழிகளிருக்கின்றன: விருத்தசேதனமில்லாதவர்களாகிய இவர்களெல்லாருஞ்சீவனுள்ளோர்தேசத்தில் பயமுண்டாகியும், கட்கத்தினால் கொலைசெய்யப்பட்டார்கள்.—இவர்கள் சீவனுள்ளோர்தேசத்தில் பராக் கிரமசாலிகளுக்குள் பயமுண்டாகியும் தங்கள் யுத்தஆயுதங்களோடே பாதாளத்திலிறங்கி, தங்கள் கட்கங்களைத் தங்கள் தலையின் கீழ் வைத்திருக்கும் விருத்தசேதனமில்லாத பராக் கிரமசாலிகளோடே கிடப்பதில்லை: இவர்களுடைய அக் கிரமங்களோ இவர்கள் எலும்புகளின்மேலிருக்கும்.—நீயும் விருத்தசேதனமில்லாதவர்களுக்குள் நொறுங்குண்டு, கட்கத்தினால் கொலையுண்டவர்களோடே கிடப்பாய்.—
 ௨௯ அங்கே ஏதோமும், அவளுடைய இராசாக்களும், அவள் சகல பிரபுகளுங்கிடக்கிறார்கள், கட்கத்தினால் கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் தங்கள் பராக் கிரமத்தோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்: இவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களோடும், குழியிலிறங்கிப்போகிறவர்களோடு கிடக்கிறார்கள்.—வடதேசத்திலுள்ள சகல பிரபுகளும், கொலைசெய்யப்பட்டவர்களோடே சீதோனியரெல்லாரும் அங்கே இறங்கிப்போனார்கள்; அவர்கள் திகிலடைந்து, தங்கள் பராக் கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டார்கள்; கட்கத்தினாலே கொலை செய்யப்பட்டவர்களோடும், விருத்தசே

தனமில்லாதவர்களாய்த் தங்கள் இலச்சையைச் சமந்து பாதாளத்துக்கு இறங்கிப்போகிறவர்களோடு கிடக்கிறார்கள்.—பார்வோன் அவர்களைப்பார்த்து, தன் சமுதாய சனங்களைக் குறித்து ஆறுதலைவான், பார்வோனும், கட்கத்தினால் கொலைசெய்யப்பட்ட அவன் சமஸ்த சேனைகளும் ஆறுதலைவார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—சீவனுள்ளோர்தேசத்தில் நான் என்னைக்குறித்த பயங்கரத்தைப் பலிக்கச்செய்தேன்: பார்வோனும், அவன் சமுதாய சனங்களும் கட்கத்தினால் கொலைசெய்யப்பட்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களுக்குள்ளே கிடத்தப்படுவார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச்சொல்லச்சொல்லிற்று.

௩௩. அதிகாரம்.

க. காவலானை உவமித்தல்: எ. அகின்தாற்பரியர் தெரிவித்தல்: டி. தேவன் தம்முடைய பிரமாணத்தைப் பிரகாசிப்பித்தல்: உக. தீமையினியித்தஞ் சனங்கள் தேசாதிக்காரம் பெறும் போதல்: கூ. தீயருக்குத் தண்டனை வருமெனக்காட்டுவல்.

பின்பு யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, நீ உன் சனங்களாகிய சந்ததியாரோடே பேசி, அவர்களுக்கு இவ்வாக்கைச் சொல்லு, நான் கட்கத்தை ஒரு தேசத்தின்மேல் வரப்பண்ணுஞ்சமயத்தில், அத்தேசத்துச் சனங்கள் தங்கள் எல்லையிலுள்ள ஒருவனைத் தெரிந்து அவனைக்காவற்காரனாக ஏற்படுத்தி, அவன் தேசத்தின்மேல் கட்கம் வருவதைக்கண்டு, தாரை ஊதிச்சனங்களை எச்சரிக்க, —ஒருவன் தாரையின் சத்தங்கேட்டு எச்சரிக்கப்பாது இருந்தால், கட்கம் வந்து அவனைக் கொலைசெய்யும்பொழுது அவனுடைய இரத்தப்பழி அவன் சொந்தத்தலையின்மேல் தங்கும்.—அவன் தாரையின் சத்தத்தைக்கேட்டும் எச்சரிக்கப்படவில்லையே; அவனுடைய இரத்தப்பழி அவன்மேல் தங்கும். எச்சரிக்கப்படுகிறவனே, தன் பிராணனை இரட்சித்துக்கொள்ளுவான்.—காவலானன் கட்கம் வருவதைக்கண்டும் தாரை ஊதிச்சனங்களுக்கு எச்சரிக்காதிருக்க, கட்கம் வந்து அவர்களில் ஒருவனைக்கொன்றால் அவன் தன்பாவத்தில் நாசமடைவான்; இவன் இரத்தப்பழியையோ காவற்காரனிடத்திற்கேட்பவன்.

மனுபுத்திரனே, நான் இலரவேல்வியசத்தாருக்கு இவ்விதமாக உன்னைக்காவற்காரனாக ஏற்படுத்தினேன்; ஆதலால் நீ வாக்கை என்வாயினுக்கேட்டு, எனக்குப் பிரதியாக அவர்களை எச்சரிப்பாயாக.—நான்றுன்மார்க்களை நோக்கி, துன்மார்க்களே, நீ மரணமடைவாயென்று சொல்லும் பொழுது, துன்மார்க்கள் தன் துன்னெறியை விடும்படி நீ அவனிடத்திற்குப் பேசி, அவனை எச்சரியாதிருந்தால், அந்தத்துன்மார்க்கள்தன்பாவத்தில்

(௨௯) ஏசா. ௩௪. ௩௮. அதி. ௨௬. ௩௮, ௨௯. (௨௯) எரே. ௪௬. ௩௪. (௨௯) ஆதி. ௩. ௨. வச. ௩௬. ௨௩. (௨௯) வச. ௨௧. ஏசா. ௩௪. ௩௮, ௩௯. (௨௯) அதி. ௨௮. ௩௨, (௩௩) அதி. ௩௬. ௨ அதி. ௨௮. ௨௧. (௩௬) அதி. ௩௬. ௩௪.—(௩௬. அதி. ௨.) அதி. ௩௪. ௩௮. ௨. சாமு. ௩. ௨௪, ௨௮. ௨. இரா. ௬. ௩௮. ஒசி. ௬. ௮. (௪) அதி. ௩. ௩. ௩௬. (௬) அதி. ௩. ௩௮.

ரணமடைவான்; அவன் இரத்தப்பழியையோ உன்கையில் கேட்பேன்.—துன்மார்க்கன் தன்னெறியைவிட்டுத் திரும்பும்படி நீ எச்சரித்தும் அவன் தன் துன்னெறியைவிட்டுத் திரும்பாதிருந்தால், அவன் தன்பாவத்தில் மரணமடைவான்; நீ யோ உன்பிராணனை இரட்சித்துக்கொண்டாய்.—
 ய ஆதலால் மனுபுத்திரனே, நீ இஸரவேல்வமிசத்தாரிடத்தில்பேசி, எங்கள் அக்கிரமங்களும் எங்கள்பாவங்களும் எங்கள்மேலிருக்கஅவைகளில் நாங்கள் மெலிந்துபோனால், சீவிப்பதெப்படியென்றுநீங்கள் சொல்லுகிறீர்கள்.—துன்மார்க்கன் மரணமடைவது எனக்கு விருப்பமல்ல; துன்மார்க்கன் தன்னெறியைவிட்டுத்திரும்பிச்சீவிப்பதையே விரும்புகிறேனென்று என்நீத்தியத்துவத்தைக்கொண்டு சொல்லுகிறேனென்பதாக ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்: நீங்கள் திரும்புங்கள், உங்கள் துன்னெறிகளை விட்டுத்திரும்புங்கள்; இஸரவேல்வமிசத்தாரே, நீங்கள் மரிக்கவேண்டியதென்னவென்று அவர்களிடத்திற் சொல்லு.—ஆதலால் மனுபுத்திரனே, நீ உன் சனங்களாகிய சந்ததியை நோக்கி, நீதிமான் கட்டளை மீறுந்தினத்தில் தன்நீதியினால் இரட்சிப்புப்பெறான்: துன்மார்க்கன் தன் தூர்க்கிரமியை விட்டுத் திரும்பும்புநாளிலே தன் தூர்க்கிரமியை இலேவிழான்; நீதிமான் பாவஞ்செய்யும் நாளில்தன் நீதியினால் இரட்சிப்புப்பெறான்.—நான் நீதிமானே நோக்கி, நீ சீவிப்பாயென்று சொல்ல, அவன் தன் நீதியை நம்பி அநியாயத்தைச் செய்தால், அவனுடைய நீதியிலொன்றும் நினைவில்வராது; அவன் தான் செய்த அக்கிரமத்தினிமித்தம் மரணமடைவான்.—பின்னும் நீ மரணமடையாயென்று துன்மார்க்கனிடத்தில் நான் சொல்ல, அந்தத் துன்மார்க்கன் தன்பாவத்தை விட்டுத்திரும்பி, நியாயமுஞ்செவ்வையுமானவைகளைச் செய்து, தன்னிடத்திலுள்ள ஈட்டைத்திரும்பக்கொடுத்து, தான் அபகரித்த பொருளை ஒப்பித்து, அக்கிரமஞ்செய்யாமல் சீவனைத்தரும்விகிகளைக் காத்து நடந்தால் அவன் மரணமடையாமல் சீவிப்பானே.—அவன் செய்த எந்தப்பாவமும் அவனுக்கு விரோதமாக நினைவில்வராது: அவன் நியாயமும் நீதியுஞ்செய்துவந்தான்; அவன் சீவிப்பானே.
 யஎ ஆயினும் உன் சனங்களின் சந்தியார் ஆண்டவரின் நெறி நோம்மையல்லவென்று சொல்லுகிறார்கள்: அவர்களுடைய நெறியல்லவோ நேர்மையற்றது.—நீதிமான் தன்நீதியை விட்டுவிடிக், அக்கிரமத்தைச் செய்தால் அதிற்சாவான்.—துன்மார்க்கன் தான் செய்த தீமையை விட்டுத்திரும்பி நியாயத்தையும் நீதியையுஞ்செய்வானாகில் சீவிப்பானே.

ஆயினும் நீங்கள் ஆண்டவரின் நெறிநேர் உம்மையல்லவென்று சொல்லுகிறீர்கள். இஸரவேல்வமிசத்தாரே, நான் உங்களை உங்கள் நெறிகளின் படியியாயம் விசாரிப்பேனென்று சொல்லவென்றது. நாம் சிறைப்பட்ட பன்னிரண்டாம் வருஷம் உகபத்தாம் மாதம் பதினைந்தாம் தினத்தில் யெருஷலேமினின்று தப்பி ஒடினவனெருவன் என்னிடத்தில் வந்து, நகரஞ் சேதிக்கப்பட்டதென்றான்.—தப்பி ஒடினவன் வருவதற்கு முன்சாயங் உகாலத்தில் யெகோவாவின் கைஎன்மேல் அமர்ந்து, அவன் விடியற்காலத்தில் என்னிடத்தில் வரும்வரைக்கும் என்வாளைச் சந்திந்தது; என்வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மவுமானியிருக்கவில்லை.—அப்பொழுது யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, இஸரவேல் உச தேசத்தின்பாழான ஸ்தானங்களில் வாசம்பண்ணுகிறவர்கள், ஆபிரகாம் ஒருவரையிருந்து தேசத்தைச் சதந்தரித்தான்: நாங்களோ அநேகர்; இந்தத் தேசம் சதந்தரிக்க எங்களுக்கு அளிக்கப்பட்டதென்று சொல்லுகிறார்கள்.—ஆதலால் நீ அவர்களை உடுநோக்கி, நீங்கள் இரத்தத்துடன் புசிக்கிறீர்கள்; உங்கள் விக்கிரகங்கள்மேல் உங்கள் கண்களை ஏறிடுகிறீர்கள், இரத்தத்தைச் சிந்துகிறீர்கள்: நீங்கள் தேசத்தைச் சதந்தரிப்பீர்களா.—நீங்கள் உங்கள் உங்கள் உககட்கத்தை நம்புகிறீர்கள், நீங்கள் அருவருப்பானதைச் செய்கிறீர்கள், உங்கள் உங்கள் அயலாருடைய மனைவியரை அசுசிப்படுத்துகிறீர்கள்: நீங்கள் தேசத்தைச் சதந்தரிப்பீர்களாவென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லு.—நீ அவர்களை நோக்கி, பாழான ஸ்தானங்களிலுள்ளவர்கள் கட்கத்தினால் விழுவார்கள், வெளியிலுள்ளவனை மிருகங்களுக்கிரையாக ஒப்பிப்பேன், தூருக்கங்களிலுள்ளவர்களை இவ்விருக்கிறவர்கள் கொள்ளே நோயினால் சாவார்கள்.—நான் தேசத்தை முழுவதும் பாழ்படுத்தி வெறுமை உயாக்குவேன், அதின்பராக் கிரமத்தின் அகங்காரம் ஒழிந்துபோம்; இஸரவேலின் மலைகளும் தங்கள் வழியாய் ஒருவருஞ்செல்லாதபடி அவாந்தரமாகும்.—அவர்கள் செய்த அவர்களுடைய சக உகல அரோசியமான கிரமியைகளினிமித்தமும் தேசமுழுவதையும் அவாந்தரமாக்கும் பொழுது நானே யெகோவாவென்று அறிந்துகொள்வார்களென்பதாக, என்நீத்தியத்துவத்தைக்கொண்டு சொல்லுகிறேனென்பதை ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லு.
 மனுபுத்திரனே, உன் சனங்களின் சந்தியார் கூமதிவின் சமீபத்திலும் விட்டுவாசல்களிலும் நின்றுகொண்டு, உன்னைக் குறித்து ஒருவரோடொருவர் பேசி, யெகோவாவினின்றி புறப்பட்ட

(ய) ஏசா.சக.யச. (யக) உ.சாமு.யச.யச. உ.பேதுரு.௩.௩. அதி.யசு.௩. (யஉ) உ.நானா.எ.யச. (யக) அதி.௩.உ.யச. (யச) அதி.௩.யசு.யக. (யடு) அதி.யசு.எ. யா.உ.உ.ச.ச. லேவி.சு.உ.ச.டு. எண்.டு.சு.எ. லூக்.யக.அ. லேவி.யசு.டு. (யஎ) அதி.யசு.உ.டு.உ.க. (யஅ) அதி.யசு.உ.சு.உ.எ. (உய) அதி.யசு.உ.டு.உ.க. (உஉ) உ.இரா.உ.டு.ச. அதி.உச.உ.எ. (உச) அதி.௩.சு.ச. ஏசா.டு.க.உ. அ.ப.எ.டு. மீகா.௩.யக. மத்.௩.௩. யோவா.அ.௩.௩. (உடு) ஆதி.௩.சு. லேவி.௩.யச. உபா.ய.உ.யசு. அதி.உ.உ.சு.௩. (உசு) அதி.யசு.சு. (உஎ) வச.உச. அதி.௩.சு.ச. நியா.சு.உ. க.சாமு.யக.௩. (உஅ) ஏரே.சச.உ.சு.உ. அதி.௩.சு.௩.சு.௩. அதி.எ.உ.ச. அதி.சு.உ.௩.௩. (௩ய) ஏசா.உ.க.யக.

டவாக்கியமின்னதென்று கேட்போம்வாருங்க
 னென்று தங்கள் தங்கள் அயலாரிடத்திற்சொல்
 ௩௧ வி.—சனங்கள் உன்னிடத்திலவருகிறதுபோல
 வந்து, என்சனங்களைப் போல உன்சமுக்கத்திலி
 ருந்து உன்வாக்குகளைக்கேட்கிறார்கள், ஆனாலும்
 அவைகளின்படிசெய்யார்கள்: அவர்கள்வாயில்
 ௩௨ இனியவாக்கிருந்தும் அவர்களுடையமனம்பொ
 ருளாசையைப்பற்றுகின்றது.—பார், நீ இனிய
 ருரலையுடையவனாகி, தீதவாத்தியத்தைச்சாமர்த்
 தியமாய் வாசிப்பவனுடைய இன்பந்தரும்பாட்
 ௩௩ டிக்குச்சமாமாயிருக்கிறாய்: அவர்கள்உன்வாக்
 குகளைக்கேட்கிறார்கள், ஆனாலும் அவைகளின்ப
 படி செய்கிறதில்லை.—பார், அது வரும், அதுவ
 ரும்பொழுது தங்களுக்குள் ஒருநீர்க்கதரிசியிருந்
 தானென்று அவர்கள் அறிந்துகொள்வார்களென்
 பதைச்சொல்லச்சொல்லிற்று.

௩௪. அதிகாரம்.

௧. மேய்ப்பரைக்கண்டித்தல்: எ. அவர்களைத்தே
 வன் தண்டிப்பாரென்று தெரிவித்தல்: டி. தே
 வன் தன்மந்தையைஇரட்சித்தல்: டி. அதைநி
 யாயம்விசாரித்தல்: உ. அதுநிறிஸ்துவினால்பா
 லிக்கப்படுமென்று தீர்க்கதரிசனஞ் சொல்லல்.

௨. யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,—
 மனுபுத்திரனே, இஸரவேலின் மேய்ப்பருக்கு
 விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லி, அவர்க
 ளுடனே, ஆண்டவராகிய யெகோவா
 மேய்ப்பர்களுக்கு இவ்வாக்குச் சொல்லுகிறார்;
 ஐயோ, தங்களைமேய்க்கிற இஸரவேலின் மேய்ப்
 ௩ பருக்கு ஆபத்துவரும், மேய்ப்பர்மந்தைகளையல்
 வவா மேய்க்கவேண்டும்.—நீங்கள் நினைத்தைப்பு
 சிக்கிறீர்கள், ஆட்டமயிரை உட்பாக்குகிறீர்கள்,
 ௪ புஷ்டியானவைகளை அடிக்கிறீர்கள்: மந்தையை
 மேய்க்காமல் விடுகிறீர்கள்.—நீங்கள் பெலவீன
 முள்ளவைகளைப்பெலப்படுத்தவில்லை, சொஸ்த
 மில்லாதவைகளை நீங்கள் சொஸ்தப்படுத்தவில்
 5 லை, நொறுங்குண்டவைகளை நீங்கள் கட்டவில்
 லை, கலைந்துபோனவைகளைத் திரும்பவுஞ்சேர்க்
 கவில்லை, காணாமற்போனவைகளை நீங்கள் தே
 6 டவில்லை; வலாற்காரமாகவுக்கொடுமையாகவும்
 7 அவைகளை ஆண்டுகொண்டீர்கள்.—மேய்ப்பனில்
 லாததினால் அவைகள் சிதறுண்டபோயின: சிதற
 8 அடிக்கப்பட்டபொழுது காட்டமயிருக்கனெல்
 9 லாவற்றிற்கும் இரையாயின.—என் ஆடுகள் எல்
 லாமலைகளிலும், உயர்ந்த ஒவ்வொருமலையிலுந்
 திரிந்தன: என் மந்தை பூமியின் முகமெங்குஞ்
 சிதற அடிக்கப்பட்டன, அவைகளைவிசாரித்துத்
 தேவாரில்லையென்றுசொல்லு.

௧0 அவைகளை ஆண்டுகொண்டீர்கள்.—மேய்ப்பனில்
 லாததினால் அவைகள் சிதறுண்டபோயின: சிதற
 11 அடிக்கப்பட்டபொழுது காட்டமயிருக்கனெல்
 12 லாவற்றிற்கும் இரையாயின.—என் ஆடுகள் எல்
 லாமலைகளிலும், உயர்ந்த ஒவ்வொருமலையிலுந்
 திரிந்தன: என் மந்தை பூமியின் முகமெங்குஞ்
 சிதற அடிக்கப்பட்டன, அவைகளைவிசாரித்துத்
 தேவாரில்லையென்றுசொல்லு.
 13 ஆதலால் மேய்ப்பரே, நீங்கள் யெகோவா
 14 வின் வாக்கைக்கேளுங்கள்;—மேய்ப்பனில்லா
 ததினால் என் ஆடுகள் குறையாடப்பட்டி, எந்

தக்காட்டமயிருக்கத்திற்கும் இரையாயின, என்னு
 டையமேய்ப்பர் என் மந்தையை விசாரிக்கவில்
 15 லை, மேய்ப்பர் தங்களையே மேய்த்தார்கள், மந்
 தையை மேய்க்கவில்லை.—ஆதலால் மேய்ப்ப
 16 ரே, நீங்கள் யெகோவாவின் வாக்கைக்கே
 ளுங்கள்.—ஆண்டவராகிய யெகோவா
 17 சொல்லுகிறார்; பாருங்கள், நான்மேய்ப்பருக்கு
 விரோதியாயிருக்கிறேன்; என் ஆடுகளை அவர்கள்
 கையிலிருந்து கேட்டுக்கொண்டு, அவர்களைமந்
 தையைமேய்க்குந்தொழிவினின்றுதள்ளுவேன்;
 18 இனி அவர்கள் தங்களுையே மேய்க்கமாட்டார்
 கள்; என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராத
 படி நான் அவர்களைவாயினின்று அவைகளைவிடு
 19 விப்பெனென்று என்நித்தியத்துவத்தைக்கொண்
 20 டி சொல்லுகிறேனென்பதாக ஆண்டவராகி
 ய யெகோவா சொல்லுகிறார்.

ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார்; பாருங்கள், நானே என் ஆடு
 21 களை விசாரித்து, அவைகளைத்தேடுவேன்.—ஒரு
 22 மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளுக்குள் இருக்
 கிறநாளில் தன் மந்தையைத் தேடுகிறதுபோல
 நான் என் ஆடுகளைத்தேடி, மேகசஞ்சாரமும்
 மந்தாரமுமுள்ள நாளின் அவைகள் சிதறுண்டு
 போன எல்லா இடங்களிலும் நின்று அவைக
 23 ளைவிடுவிப்பேன்.—சனங்களிலிருந்து அவைக
 24 ளைப்புறப்படுத்தி, தேசங்களினின்று அவைக
 25 ளைச்சேர்த்து, அவைகளை அவர்கள்சயதேசத்திற்
 குக்கொண்டுவந்து, இஸரவேலின் மலைகளின்
 மேல் நதிகளின் சமீபத்தில் தேசத்தின் சகலவா
 சஸ்தானங்களிலும் அவைகளைமேய்ப்பேன்.—
 நான் அவைகளைநல்லமேய்ச்சலில்மேய்ப்பேன், ௨௬
 இஸரவேலின் உயர்ந்தமலைகளில் அவைகளின்
 தொழுவமிருக்கும்: அங்கே அவைகள் நல்ல
 தொழுவத்தில் படுத்தக்கொள்ளும், இஸரவே
 27 லின் மலைகளின்மேல் புஷ்டியாகியமேய்ச்சலை
 மேயும்.—நான் என் ஆடுகளைமேய்த்து, அவை
 28 களைப்படுத்தப்பண்ணுவெனென்று ஆண்டவ
 ராகிய யெகோவா சொல்லுகிறார்.—நான் ௨௯
 காணாமற்போனவைகளைத் தேடுவேன், தூத்தி
 விடப்பட்டவைகளைத்திரும்பவுஞ்சேர்ப்பேன்,
 30 நொறுங்குண்டவைகளைக் கட்டுவேன், பெலவீ
 31 னமுள்ளவைகளைப் பெலப்படுத்துவேன்: புஷ்
 32 டியும்பலமுமுள்ளவைகளைநாசப்படுத்துவேன்;
 33 நியாயத்தோடு இவைகளைமேய்ப்பேன்—என்
 மந்தையே, பார், ஆட்டிக்கும் ஆட்டிக்கும், ௩4
 35 டாக்களுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும்
 நான் நியாயத்தீர்ப்புச்செய்வேனென்று ஆண்
 36 டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—
 நீங்கள்நல்லமேய்ச்சலை மேய்ந்ததுமாத்திரமல்ல, ௩7
 38 உங்கள் மேய்ச்சல்களில் மீந்ததைக்காலினால்மி

(௩௧) அதி.௨௪.௧. அதி.௨.௧. ஏசா.௨௧.௩௩. மத்.௩௩.௨௨. (௩௩) க.சாமு.௩.௨௨.—(௩௪. அதி. ௨.) அதி.௩௩.௨௪.
 ஏரே.௨௧.௧. சக.௩௧.௩௧. (௩) ஏசா.௩௧.௩௧. சக.௩௧.௩௩. மீகா.௩.௧,௨.௩. (௪) சக.௩௧.௩௧. ஓக்.௩.௩. க.பே
 துரு.௩.௩. (௫) க.இரா.௨.௨.௩. மத்.௧.௩௩. வச.௨. ஏசா.௩௧.௩. ஏரே.௩.௨.௧. (௬) எபி.௩.௩. (௭) அதி.௩௩.
 ௩. யோவே.௨.௨. (௮) ஏசா.௩௩.௩. ஏரே.௨௧.௩. (௯) சங்.௨.௨. ஏரே.௩௩.௩. (௧௦) ஏசா.௪.௩. மீகா.
 ௪.௩. மத்.௩.௩. ஏசா.௩.௩. ஆமோ.௪.௧. ஏரே.௩.௨. (௧௧) சக.௩.௩. மத்.௨.௩.௩.௩.

நித்தமும், சுத்தசலத்தைக் குடித்ததுமாத்திரமல்ல, மீந்ததைக் காலால் கலக்கினதும் உங்களுக்கு அறியுமா. —என்மந்தை உங்களுக்காலால் மிதிக்கப்பட்டவைகளை மேய்கின்றது; உங்கள் காலால் கலக்கப்பட்டதைக் குடிக்கின்றது.

உய ஆகையால் ஆண்டவராகிய யெகோவா அவர்களுக்கு இவ்வாக்குச் சொல்லுகிறார்; கேளுங்கள், நானே சொழுவது ஆடுகளுக்கும், இளைத்த ஆடுகளுக்கும் நியாயத்தீர்ப்புச் செய்வேன். — உக நீங்கள் பெலவீன முன்னவைகளை எல்லாம் வெளியே சிதறடிக்கும்படி உங்கள் இடுப்பினாலுந்தோளினாலுந்தள்ளி, உங்கள் கொம்புகளினால் உடமுட்டினீர்கள். — ஆதலால் என் ஆடுகள் இனிச் சூறையாகாதபடி நான் அவைகளை இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயம் விசாரிப்பேன். — அவர்களை மேய்க்கும்படி எனதடியானாகிய தாவீதென்னும் ஒருமேய்ப்பனை அவர்களுக்கு ஏற்படுத்துவேன்; இவன் அவர்களை மேய்த்து, உச அவர்களுக்கு மேய்ப்பராவான். — யெகோவா வாகிய நான் அவர்களுக்குத் தேவனாவேன், எனதடியானாகிய தாவீது அவர்களுக்குள் அதிபதியாவான்; யெகோவா வாகிய நான் இவ்

உடுவாக்குச் சொன்னேன். — நான் அவர்களோடே சமாதானத்தின் உடன்படிக்கை செய்வேன், தேசத்தினின்றும் துஷ்டமிருக்கக்களைத் தூர்ப்படுத்துவேன்: அவர்கள் வனத்தில் ஆபத்தில்லாமல் வசிப்பார்கள், வனத்திலே படுத்துக்கொள்வார்கள். — நான் அவர்களையும், என்மலைக்கு நாலுதிசையிலுமுள்ள ஸ்தானத்தையும் ஆசீர்வாதமாகி, ஏற்றகாலத்தில் மழையை வருஷிக்கப்பண்ணுவேன்; ஆசீர்வாதமென்னும் மழைபெய்யும். — உஎ வெளியிலுள்ள விருட்சங்கள் கனிதரும், பூமி தன்பலனைக்கொடுக்கும், அதினால் அவர்கள் தங்கள் தங்கள் தேசத்தில் ஆபத்தில்லாமல் தங்குவார்கள், நான் அவர்கள் தகத்தின்கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைப்படுத்தினவர்களுடைய கையினின்றும் அவர்களை விடுவிக்கும்பொழுது நானே யெகோவா வென்று அறிந்துகொள்வார்கள். — உஅ இனி அவர்கள் அந்நிபதேசத்தாருக்குக் கொள்ளப்பொருளைப்போலிருக்கமாட்டார்கள், காட்டுமிருகம் அவர்களைப்பட்சிக்கமாட்டாது; அவர்கள் நிருவிக்கினமாய் வாசம்பண்ணுவார்கள், அவர்களைப்பயப்படுத்துவார் ஒருவருமில்லை. — உக நான் அவர்களினிமித்தங்கீர்த்திபெறும் ஒருநாற்றைத்தோற்றுவிப்பேன், அவர்கள் இனித்தேசத்திலே பஞ்சுத்தினால் நாசமடைவார்கள், அந்நிய தேசத்தாரிடத்தில் அவமானத்தை இனிச்சமக்க

௩௩ மாட்டார்கள். — இவ்வதமாய் அவர்கள் தங்கள் தேவனும் யெகோவாவுமாகிய நான் தங்க

ளோடே இருக்கிறேனென்றும், இஸரவேல் வயிசத்தாராகிய தாங்கள் என் சனங்களுள்ளும் அறிந்துகொள்வார்களென்பதை ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார். — என்மந்தை ௩௧ யும் என்மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்களே மனுஷர், நானே உங்கள் தேவனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதாகச் சொல்லச்சொல்லிற்று.

௩௩. அதிகாரம். இஸரவேலின்மேல் ஏதோம்கொண்ட குரோத்தினியித்தம் அவர்கள் தேசத்திற்குத் தண்டனை வருமென்று தீர்க்கதரிசனஞ்சொல்லல். பின்னும் யெகோவாவின் வாக்குஎன்னிடத்தில், மனுபுத்திரனே, சேயீர்மலையின்திசைக்கு எதிர்ப்புமகமாகி, அதற்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லி, — அதைப்பார்த்து, சேயீர்மலையே, நான் உன்விரோதி, நான் உனக்குவிரோதமாக என் கையை ஒங்கி, உன்னைப்பாழும் அவாந்தரமுமாக்குவேன். — உன் நகரங்களை அழிப்பேன், நீ அவாந்தரமாகி நானே யெகோவா வென்று அறிந்துகொள்வாய். — நீ முற்பகைவைத்து, இஸரவேல் சந்தியாரின் அக்கிரமம் முடியும் பொழுது அவர்களுக்கு நேரிட்ட ஆபத்துக்காலத்தில் கட்கத்தின்வல்லபத்தினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்திப்படியினால், — நான் நித்தியராஜால் இரத்தத்திற்கு உன்னை ஏற்படுத்துவேன், இரத்தம் உன்னைத்தொடரும், நீ இரத்தஞ்சிந்துவதை அரோசியாமல்விட்டதினால் இரத்தம் உன்னைத்தொடருமென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார். — நான் சேயீர்மலையை அவாந்தரமுமவெறுமையுமாகி, அதிற்போக்குவரவுசெய்பவர்களை அதிவிராதபடிச்சேதிப்பேன். — கொல்லப்பட்டவர்களால் அதின்மலைகளை நிரப்புவேன்: உன் குன்றுகளிலும், உன் தாழ்ந்தபூமிகளிலும், உன் சமஸ்தநதிகளிலும் கட்கத்தினால் கொலைசெய்யப்பட்டவர்கள் விழுபவர்கள். — ச

தா காலமும் நீ அவாந்தரமாய்க்கிடக்கும்படி செய்வேன், உன் நகரங்கள் இனிக்குடி ஏற்றப்படுவதில்லை: நானே யெகோவா வென்று நீங்கள் அறிந்துகொள்வீர்களென்பதை ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார். — இவ்விரண்டு யசாதிகளிடத்திலும், இவ்விரண்டு தேசங்களிலும் யெகோவா இருந்தும், இவைகள் எனக்குரியவைகளாகும், நான் இவைகளைச்சுதந்தரிப்பேனென்று நீ சொன்னபடியினால், — நான் நித்தியராஜனால் நீ அவர்களுக்கு விரோதமாய்க்கொண்டபகைக்கும், அவர்கள்மேல்காட்டின குரோதத்துக்கும் பொறாமைக்குத்தக்கதாக உனக்குச்செய்வேன்; நான் உன்னைநியாயம் விசாரித்து அவர்க

(உக) ஏசா.சய.யெ. எரே.உக.ச.இ. யோவா.ய.யெ. எபி.யெ.உய. க.பேதரு.இ.ச. எரே.௩௩.௧. ஒசி.௩.௩. (உச) யாத்.உக.ச.இ. லூக்.௧.௩௨.௩௩. (உ௨) லேவி.உக.௬. ஏசா.யெ.௬—௧. ஒசி.உ.யெ. எரே.உக.௬. (உ௧) ஏசா.இ.௧. ஏ. ஆதி.யெ.உ. ஏசா.யெ.உ. ச.ச.அ.யெ. லேவி.உக.ச. மல்.௩.யெ. (உஎ) லேவி.உக.ச.யெ. ஏசா.ச.உ. எரே.உ. உய. எரே.உ.யெ. (உஅ) எரே.௩௩.யெ. (உ௧) ஏசா.யெ.௧. எரே.உக.இ. (௩௩) அதி.௩.௨. (௩௧) யோவா.ய.யெ. — (௩௩) அதி. உ. உபா.உ.இ. எரே.ச.௧. ஏ.அ. ஆமோ.௧.யெ.௧. (௩) அதி.உ.யெ.௧. ச.வ.௩.௧. எ.தாளி.௧.உ.ச. (ஏ) நியா.இ.௧. (௧) எரே.ச.௧.யெ.யெ. மல்.௧.௩.ச. (யெ) ஏ.அ.௧.௧. (யெ) மத்.எ.உ. யாக்.உ.யெ.

அசாசன

ளிட்டுத் தில் என்னை வெளிப்படுத்துவேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—இஸரவேலின் மலைகள் அவாந்தரமாயின, நாசப்படுத்தும்படி அவைகள் எங்களித்தில் கொடுக்கப்பட்டனவென்று அவைகளுக்கு விரோதமாக நீ சொல்லிய உன் நித்தனை எல்லாம் யெகோவாவாகிய நான்கேட்டேனென்று யூதர் அறிந்துகொள்வாய்.—நீங்கள் எனக்கு விரோதமாக உங்கள்வாயினால் உங்களை மேன்மைபாராட்டி, எனக்கு எதிராய் அநேக வாக்குகளைச் சொன்னீர்கள்: அவைகளை நான் கேட்டிருக்கிறேன்.—உலகமெல்லாம் கிழந்திருக்கும்பொழுது நான் உன்னை வெறுமையாக்கினேன்.—இஸரவேல்வமிசத்தாரின் சுதந்தரம் வெறுமையானதைக்கண்டு சந்தோஷப்பட்டாய், உன்னையும் அப்படியே நடத்துவேன்: சேயீர்மலையே, நீயும், ஏதோயின் முழுத்தேசமும் வெறுமையாவீர்கள்; அதினால் நானே யெகோவாவென்று அறிந்துகொள்ளுவார்களென்பதாக ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லச்சொல்லிற்று.

௩௬. அதிகாரம்.

௧. இஸரவேல்தேசத்தையாற்றல்: ௮. யெகோவா ஆசீர்வதிப்பாரென்று வாக்குத்தந்துசெய்தல்: ௧௬. பாவத்தினிமித்தம் இஸரவேலர்தண்டிக்கப்படல்: ௨௧. அவர்கள் மீட்கும்பொருளினின்று இரட்சிக்கப்படல்: ௨௬. கிறிஸ்தவின் இராச்சியத்தின் சமாதானத்தைத் தீர்க்கதரிசனமாய்ச்சொல்லல்.

மனுபுத்திரனே, நீ இஸரவேலின் மலைகளை நோக்கி, தீர்க்கதரிசனவாக்கியங்களைத் தெரிவித்து, இஸரவேலின் மலைகளை, நீங்கள் யெகோவாவின் வாக்கைக்கேளுங்களைந்து சொல்லு, ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார்.—சத்தரு உங்களுக்கு விரோதமாய், ஆ, ஆ, பூருவகாலத்திலுள்ள உயர்ந்தஸ்தானங்கள் எங்களுக்குச் சுதந்தரமாகக்கிடத்தனவென்று சொல்லுகிறபடியால்,—நீ தீர்க்கதரிசனத்தைத்தெரிவித்து, ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறாரென்று சொல்லு; நீங்கள் அந்நியதேசத்தாரில் மீந்திருக்குஞ்சனங்களுக்குச் சுதந்தரமாகும்படி அவர்கள் உங்களை வெறுமையாக்கி, நான்குதரிசையிலும் உங்களை விழுங்கியபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப்பேச்சும், சனங்களுக்கு நிந்தையுமானவர்களானபடியினாலும்,—இஸரவேலின் மலைகளே, நீங்கள் யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள்; மலைகளையும், குன்றுகளையும், நதிகளையும், தாழ்ந்தபூமிகளையும், அவாந்தரவெளிகளையும் நான்குதரிசையிலுமுள்ள அந்நியதேசத்தாரில் மீந்த சனங்களுக்குக் கொள்ளீப்பொருளும்,

நிந்தைப்பொருளும், கைவிடப்பட்டவைகளுமாகிய நகரங்களுக்கும் குறித்து ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்.—ஆதலால் தங்கள் பூரணமனச்சந்தோஷத்தினாலும், தங்கள் மனப்பகையினாலும், கொள்ளீப்பொருள்போல் அகற்றிவிடும்படி எந்தேசத்தைத்தங்களுக்குச்சுதந்தரமாகப்பிடித்த அந்நியதேசத்தாரில் மீந்தசனங்களுக்கும், ஏதோயின் சகலசனங்களுக்கும் விரோதமாய் நான் என்கோபாக்கினியினால் பேசினேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—ஆதலால் நீ இஸரவேல்தேசத்தைக் குறித்துத் தீர்க்கதரிசனத்தைத்தெரிவித்து, மலைகளையும், குன்றுகளையும், நதிகளையும், தாழ்ந்த பூமிகளையும் நோக்கி, பாருங்கள், நீங்கள் அந்நியதேசத்தாரிடத்தில் அவமானத்தை அனுபவித்ததினிமித்தம் நான் என்கோபத்தினாலும், என்உக்கிரத்தினாலும் பேசினேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லு.—ஆதலால் உங்களைச்சுற்றியிருக்கிற அந்நியதேசத்துச்சனங்கள் மெய்யாய் அவமானத்தை அனுபவிப்பார்களென்று நான்கையெடுக்கிறேனென்பதாக ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

இஸரவேலின் மலைகளே, நீங்களே, உங்களை அழைக்க, என்னுடைய சனங்களாகிய இஸரவேலருக்கு உங்களைக்களைத்தருவீர்கள்; அவர்கள் விரைந்துவருகிறார்கள்.—பாருங்கள், நான் உங்கள் பட்சத்திலிருக்கிறேன், உங்களிடத்தில் திரும்புவேன், நீங்கள் செய்கைபண்ணப்பட்டிவிதைக்கப்படுவீர்கள்.—நான் உங்கள்மேல் இஸரவேலின் வமிசத்தாராகிய மனுஷர் யாவரையும் வருத்திக்கப்பண்ணுவேன்: நகரங்கள் குடியேற்றப்படும், பாழானஸ்தானங்கள் திரும்பபவுகட்டப்படும்.—நான் உங்கள்மேல் மனுஷரையும், மிருகசீவன்களையும் பல்கிப்பெருகும்படி வருத்திக்கப்பண்ணுவேன்; உங்களைப் பூருவகாலத்திலிருந்துபோல வசிக்கப்பண்ணுவேன், உங்கள் முந்தின நிலைமையிலும் உத்தமநிலையை அடையப்பண்ணுவேன்: நானே யெகோவாவென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.—நான் உங்கள்மேல் என்சனங்களாகிய இஸரவேலின் மனுஷரை உலாவப்பண்ணுவேன்; அவர்கள் உன்னைச் சுதந்தரித்துக்கொள்வார்கள், நீ அவர்களுக்குச் சுதந்தரமாயிருப்பாய், நீ இனி ஒருபொழுதும் உன்சனங்களை இழந்துபோகாய்.—ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; நீ மனுஷரைவிழுங்குகிறாய், தேசமே, உன்சாதியாரைக் கெடுத்தாயென்று உன்னைக்குறித்துச்சனங்கள் சொல்லுகிறபடியினால்,—நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதையில்லை, உன்சாதியாரைக் கெடுப்பதையில்லையென்று ஆண்டவராகிய

(௧௬) க.சா.மு.௨.௩. வெளி.௧௬.௬. (௧௭) ஏ.சா.௬.௧.௧.௧. (௧௮) ஏ.ப.௨.௨.௧.௧.—(௩௬. அதி. ௧.) அதி.௬.௨.௬. (௨) அதி.௨.௧.௬. உபா.௧.௨.௧. அதி.௧.௧.௧. (௩) உபா.௨.௧.௧.௬. க.இரா.௧.௧. புல.௨.௨.௧. தானி.௧.௧. (௪) அதி.௧.௬. ௨.௧. சங்.௧.௬. (௫) உபா.௪.௨.௪. அதி.௧.௧.௨.௧. அதி.௧.௧.௧. (௬) அதி.௧.௬.௨.௧. (௭) அதி.௨.௧.௧. (௮) ஏ.சா. ௧.௧.௨. ஆமோ.௧.௧. (௯) ஏ.ரே.௧.௧.௨.௧. அதி.௧.௧.௧. (௧௦) ஏ.ப.௨.௧. ஏ.ரே.௧.௧. (௧௧) என்.௧.௧.௧.௨.

யெசு கிய யெகோவா சொல்லுகிறார்.—அந்நியதேசத்தார்செய்த அவமானத்தை உன்னிடத்தில் இனிக்கேட்கப்பண்ணமாட்டேன், நீ சனங்களாலே இனிநிரந்தைபெறமாட்டாய், நீ இனி உன்சாதியாரைக் கெடுக்கமாட்டாயென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதாக என்னிடத்திற்குச் சொல்லிற்று.

யெசு பின்னும் யெகோவா வின் வாக்கு என்னிடத்தில்,—மனுபுத்திரனே, இஸரவேல்வமிசத்தார்தங்கள்சயதேசத்திலேவாசம்பண்ணினபொழுது அவர்கள் தங்கள்நெறியிலுந் தங்கள்கிரியைகளினாலும் அதைஅசுத்தப்படுத்தினார்கள்: அவர்களுடைய நடை என்பார்வையில் நுதுவதியையின் அசுகியைப்போலிருந்தது.—ஆகையால் அவர்கள் தேசத்திலிருந்தின இரத்தத்தினியித்தழும், தங்கள்விக்கிரகங்களினால் அதைஅசுகிப்படுத்தினதெனியித்தழும், நான் அவர்களுக்கு விரோதமாய் என்கோபத்தைச்சொரியப்பண்ணி,—நான் அவர்களைச்சாதியாருக்குள்ளே சிதற அடித்தேன், அவர்கள் தேசங்களில் எங்கும்பறக்கடிக்கப்பட்டார்கள்: அவர்களுடைய நெறியின்படிக்கும், அவர்களுடைய செய்கைகளின்படிக்கும் நியாயம்விசாரித்தேன்.—அவர்கள் போய்ப்பிரவேசித்ததேசத்திற்கு சனங்கள் அவர்களைக்குறித்து, அவர்கள் யெகோவாவின் சனங்கள், அவருடைய தேசத்தினின்று புறப்பட்டுவந்தார்களென்று சொல்ல, இவர்களுக்குள் என்பரிசுத்தநாமத்தை அசுகிப்படுத்தினார்கள்.

யெசு ஆனாலும் இஸரவேல்வமிசத்தார் தாங்கள் போயிருந்த அந்நியதேசத்தாருக்குள் அசுத்தப்படுத்தின என் பரிசுத்த நாமத்தினியித்தம் அவர்கள்மேலிரங்கினேன்.—ஆதலால் நீ இஸரவேல்வமிசத்தாரைநோக்கி, இஸரவேல்வமிசத்தாரே, நான் இப்படிச்செய்வது உங்கள்நியித்தமல்ல, நீங்கள் போய்ச்சேர்ந்த தேசத்தாருக்குள் அசுகிப்படுத்தினஎன்பரிசுத்தநாமத்தினியித்தமேயென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லு.—சாதியாருக்குள்ளே நீங்கள் அசுகிப்படுத்தினதும், அவர்களுக்குள் அசுத்தமாக்கப்பட்டதுமாகிய என்னுடைய மகாநாமத்தைப் பரிசுத்தப்படுத்துவேன்; நான் உங்கள்மூலமாக அவர்களுடைய பார்வையில்பரிசுத்தப்படுத்தப்படும்பொழுது அவர்கள் நானே யெகோவாவென்று அறிந்துகொள்வார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—நான் உங்களை அந்நியரிடத்திலிருந்து சேர்த்துக்கொள்ளுவேன், சகல தேசங்களிலும் நின்று ஏகமாய்க் கூட்டி, உங்கள் சயதேசத்திற்கு உங்களைக்கொண்டுவருவேன்.

யெசு அப்பொழுது நான் உங்கள்மேல்சுத்தசலந்தெளிப்பேன், நீங்கள் சுத்தமாவீர்கள்: உங்கள் சகல அசுத்தங்களையும், உங்கள் சகல விக்கிரகங்களையும் நீக்கி, உங்களைச் சுத்திகரிப்பேன்.—உங்கடெனக்கு ஒரு புது இருதயத்தைத் தருவேன், உங்களுக்குள் ஒரு புது ஆவியை ஸ்தாபிப்பேன்: உங்கள் மாமிசத்தினின்று கல்லுப்போன்ற இருதயத்தை அகற்றி, மாமிச இருதயத்தைத் தருவேன்.—உங்கள் உள்ளத்தில் என் ஆவியை ஸ்தாபிப்பேன், உன் என் விதிப்பிரமாணங்களின்படி உங்களை நடக்கப்பண்ணுவேன், நீங்கள் என் கட்டளைகளைக் காத்து அவைகளின்படி செய்வீர்கள்.—நான் உங்களை முன்னேருக்கு அளித்ததேசத்தில் நீங்கள் வாசம்பண்ணி என் சனங்களாவீர்கள், நான் உங்களுக்குத் தேவருவேன்.—நான் உங்கள் அசுகிகள் எல்லாவற்றினின்றும் உங்களை இரட்சிப்பேன்: நான் தானியத்தை வரவழைத்து, அதை வருத்திக்கப்பண்ணுவேன், பஞ்சத்தை உங்கள்மேல் வருவியேன்.—விருட்சத்தின் கனியும், கூயவயல் வெளியின் விளைவும் பெருகச்செய்வேன், நீங்கள் அந்நியதேசத்தாருக்குள் இனிப்பஞ்சத்தின் அவமானத்தை அடையமாட்டீர்கள்.—அப்பொழுது நீங்கள் உங்கள் சயதீமையுள்ள நடைகளையும், நன்மையல்லாத உங்கள் கிரியைகளையும் நினைந்து, உங்கள் அக்கிரமங்களினியித்தழும் உங்கள் அரோசியமான கிரியைகளினியித்தழும் உங்களை வெறுப்பீர்கள்.—இஸரவேல்வமிசத்தாரே, நான் இப்படிச்செய்வது உங்கள் நிமித்தமல்லவென்று அறிந்துகொள்ளுகொண்டபதை ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்: நீங்கள் உங்கள்நடையை நினைந்து இலச்சை அடைந்து, நாணுங்கள்.—அப்பொழுது நான் உங்களை அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்திகரிக்கும்காலத்தில் நகரங்களில் வசிக்கும்படிசெய்வேன், அப்பொழுது பாழான ஸ்தானங்கள் திரும்பக்கட்டப்படென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—அதின் வழியாய்ச்செல்லும் எல்லாருடைய பார்வைக்கும், அவாந்தரமாய்க்கிடந்த அந்த அவாந்தரதேசம்பண்படுத்தப்படும்.—அதினால் சனங்கள், அவாந்தரமாயிருந்த இரத்தத்தேசம் ஏதேன்தோட்டத்தைப்போலாயிற்று; பாழும் வெறுமையுஞ்சேதமுமாயிருந்த நகரங்கள் மதில்களால்கூழப்பட்டி, குடியேற்றப்பட்டனவென்று சொல்லுவார்கள்.—அப்பொழுது யெகோவாவா கூசுகிய நான் இடிவுகளைக் கெடுகிறவரென்றும், அவாந்தரமாயுள்ளதேசத்தில் விருட்சங்களைநடுகிறவரென்றும் உங்கள் நான்குதிசையிலும் மீறிருக்கிற அந்நியதேசத்தார் அறிந்துகொள்வார்கள்: யெகோவாவாகிய நான் இட்டவாக்கு சித்தியாகும்படிசெய்வேன்.—இஸரவேல்வமிசத்தார் கூசுநியித்தம் நான் இதைச்செய்யும்படி அவர்களைக் கேட்கப்படுவேனென்று ஆண்டவராகி

யெசு கிய யெகோவா சொல்லுகிறார்.—அந்நியதேசத்தார்செய்த அவமானத்தை உன்னிடத்தில் இனிக்கேட்கப்பண்ணமாட்டேன், நீ சனங்களாலே இனிநிரந்தைபெறமாட்டாய், நீ இனி உன்சாதியாரைக் கெடுக்கமாட்டாயென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதாக என்னிடத்திற்குச் சொல்லிற்று.

(யெசு) அதி. ௧௯. ௨௧. (யெசு) எரே. ௨. ௨. லேவி. யெசு. ௧. (யெசு) அதி. ௨௨. யெசு. (௨௨) ஏசா. ௧௨. ௧. ரோ. ௨. ௨௪. (௨௪) அதி. ௨. ௧. யெசு. (௨௨) சவ். ௧. ௧. (௨௧) அதி. ௨. ௧. யெசு. (௨௪) அதி. ௧௯. யெசு. (௨௧) ஏசா. ௧௨. யெசு. எபி. ௧. ௨. ௨. எரே. ௧. ௧. (௨௪) எரே. ௧. ௧. (௨௪) அதி. ௨. ௨. ௧. எரே. ௧. ௨. ௨. (௨௧) மத். ௧. ௨. ௧. ரோ. ௧. ௨. ௧. அதி. ௧௯. ௨. ௧. (யெசு) அதி. ௧௯. ௨. ௧. (௧௯) லேவி. ௨. ௧. ௧. உபா. ௧. ௧. (௧௧) ஏசா. ௧. ௧. யோவே. ௨. ௧.

யெயெகோவாவுர் சொல்லுகிறார், அவர்கள் சனங்களை மந்தையைப்போல் வருத்திக்கச்செய்யவேன்.—
 ௩௮ உற்சவசமயங்களில் யெரூஷலேமின் மந்தையாகிய அந்தப் பரிசுத்தமந்தையைப்போன்ற மனித மந்தைகளினால் அவாந்தரமாய்ப்போன நகரங்கள் நிறைந்திருக்கும்; நானே யெகோவாவென்று அவர்கள் அறிந்துகொள்வார்களென்றது.

௩௭. அதிகாரம்.

௧. காய்ந்த எலும்புகளை உவமித்தல். இஸரவேலரின் சோர்வை நீக்கல்: ௪௫. யூதாவும் இஸரவேலும் ஐக்கமாதல்: ௨௦. கிறிஸ்துவின் இராச்சியத்தைக்குறித்து வாக்குத்தந்தஞ்செய்தல்.

பின்னும் யெகோவாவின் கரம் என்மேல் அமர, யெகோவா ஆவியினால் என்னைவெளியெகொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு உதாழ்ந்த பூமியின்மத்தியில் என்னைநிறுத்தி,—என்னை அவைகளைச்சுற்றிச் செல்லப்பண்ணினார்: அந்தத் தாழ்ந்தபூமியில் அநேக எலும்புகளிருந்தன; அவைகளையிலும் உலர்ந்தன.—அவர் என்னைநோக்கி, மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிர்க்குமாவென்றுகேட்க, நான் அதற்குத்தரமாக, ஆண்டவராகிய யெகோவாவே, நீர் அறிவீரென்றேன்.—பின்னும் அவர் என்னிடத்தில், நீ இந்த எலும்புகள்மேல்தீர்க்கதரிசனஞ்சொல்லி, இவைகளைப்பார்த்து, உலர்ந்த எலும்புகளே, நீங்கள் யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள்.—ஆண்டவராகிய யெகோவா இந்த எலும்புகளுடனே இவ்வாக்கைச்சொல்லுகிறார்; கேளுங்கள், நான் உங்களுக்குள்சுவாசத்தைப்பிரவேசிக்கப்பண்ணுவேன், நீங்கள் உயிர்பெறுவீர்கள்.—நான் உங்கள்மேல் நரம்புகளைச்சேர்த்து, உங்கள்மேல் மாமிசத்தை உண்டாக்கி, தோலினால் உங்களைமூடி, உங்களுக்குள்ளே சுவாசத்தைப்பிரவேசிக்கப்பண்ணுவேன், நீங்கள் உயிர்பெறுவீர்கள், நானே யெகோவாவென்று அறிந்துகொள்வீர்களென்பதைச் சொல்லச் சொன்னார்.—எனக்கிட்ட கட்டளைப்படி நான் தீர்க்கதரிசனஞ்சொன்னேன்: நான் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில் ஒரு இரைச்சலுண்டாயிற்று, அசைவுத்தோன்றிற்று, ஒவ்வொரு எலும்புந்தன்தன் எலும்போடேசேர்ந்தது.—நான் உற்றுப்பார்க்கையில் அவைகளின் மேல் நரம்பும் மாமிசமுந்தோன்றின, அவைகளின் மேல் தோல் மூடக்கண்டேன்: ஆளுலும் அவைகளுக்குள்சுவாசமில்லை.—பின்பு அவர் என்னைநோக்கி, நீ ஆவியைப்பார்த்துத்தீர்க்கதரிசனஞ்சொல்லு; மனுபுத்திரனே, தீர்க்கதரிசனஞ்சொல்லி ஆவியைநோக்கி, ஆவியே, நீநான்குதாற்றுத்திசைகளினின்றும் வந்து, கொலையுண்டவர்களாகிய இவர்கள்சீவிக் கும்படி இவர்கள்மேல் ஊதென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச்

சொல்லென்றார்.—அப்பொழுது அவர் எனக்கிடையடக்கட்டளைப்படி நான் தீர்க்கதரிசனஞ்சொல்ல, ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அவர்கள் உயிர்த்து ஒரு மகாபெரியசேனையாய்த் தங்கள் கால்களை ஊன்றி நின்றார்கள்.

அப்பொழுது அவர் என்னைநோக்கி, மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸரவேலின் சகலவமிசத்தாருமே: பார், அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயின, எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று: நான்களோ சேதிக்கப்பட்டோமென்று சொல்லுகிறார்கள்.—ஆதலால் நீ தீர்க்கதரிசனத்தைத்தெரிவித்து, அவர்களிடத்தில் ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார். என் சனங்களே, பாருங்கள், நான் உங்கள் பிரேதக்குழிகளைத்திறந்து, பிரேதக்குழியினின்றும் உங்களைவெளிப்படுத்தி இஸரவேலின் தேசத்துக்குக்கொண்டுபோவேன்.—என் சனங்களே நான் உங்கள் பிரேதக்குழிகளைத்திறந்து பிரேதக்குழிகளினின்றும் உங்களைப் புறப்படுத்தினபொழுது நானே யெகோவாவென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.—நான் உங்களுக்குள் என் ஆவியை இருக்கச்செய்யவேன், நீங்கள் உயிர்ப்பீர்கள், நான் உங்கள் சுயதேசத்தில் உங்களை ஸ்தாபிப்பேன்: அப்பொழுது யெகோவாவாகிய நான்சொன்னதைச்சித்திக்கப்பண்ணினேனென்று அறிவீர்களென்பதையெகோவா சொல்லுகிறாரென்று சொல்லென்றார்.

பின்னும் யெகோவாவின் வாக்கு என்மேல் விளையிடத்தில்,—மேலும்மனுபுத்திரனே, நீ ஒருகோலை எடுத்து, யூதாவினிமித்தமும் அவன் தோழராகிய இஸரவேல் சந்தியானினிமித்தமும் என்பதை அதின்மேல்எழுது: பின்புவெறொருகோலை எடுத்து எப்ராயீன்கோலாகிய யோசேப்பினிமித்தமும், அவன் தோழராகிய இஸரவேல்வமிசத்தாரயாவரினிமித்தமுமென்பதை அதின்மேல்எழுது.—பின்பு அவைகளை ஒரேகோலாகஒன் லெறொடொன்றிசை; அவைகள் உன் கையில் ஒன்றாகும்.

இவைகளின் தாற்பரியமின்னதென்று எங்கெழுந்ருக்குத் தெரிவிக்கமாட்டீரோவென்று உன்சனங்களின் வமிசத்தார் உன்னிடத்திற்கேட்கும் பொழுது,—நீ அவர்களைநோக்கி,கேளுங்கள்,நான் எக்ராயீன்கையிலும், அவன்தோழராகிய இஸரவேல் வமிசத்தாரனைவர்களின்கையிலுமுள்ள யோசேப்பின் கோலைஎடுத்து, யூதாவின்கோலாகிய அதனோடேசேர்ப்பேன், அதினால் அவைகள் என்கையில் ஒரேகோலாகுமென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச்சொல்லு.

நீ எழுதியகோல்கள் அவர்கள் முன்பாகஉன் உல்கையிலிருக்கவேண்டும்.—நீ அவர்களைநோக்கி, உக

(௩௭. அதி. ௧.) அதி.௩.௪. லூக்.௪.௧. (௩) உபா.௩.௨.௩. ௧.சாமு.௨.௧. யோவா.௫.௨௧. ரோ.௪.௧௭. உ.கொரி. ௧.௧. (௫) சங்.௪.௧.௩. (௬) அதி.௧.௭. யோவே.௨.௨௭. (௭) சங்.௪.௧.௩. (௮) வெளி.௩.௧.௩. (௯) சங்.௪.௧.௭. ஏசா.௧.௩. (௧௦) ஏசா.௨.௧.௩. ஒசி.௩.௧.௪. அதி.௩.௧.௨. (௧௧) அதி.௩.௧.௨. (௧௨) எண்.௩.௭. ௨.௧௭. ௩.௧.௩.௨.௩. (௧௩) ஏசா.௨.௨.௨. (௧௪) அதி.௩.௧.௨. (௧௫) சக.௩.௧. (௧௬) அதி.௩.௧.௨.௪.

ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார்; பாருகன், நான் இலரவேல்வமி சந்தாரை அவர்கள் போயிருக்குஞ்சாதியாரினின்று சேர்த்து, சருவநிசையினின்றும் அவர்களை ஏகமாய்க்கூட்டி, அவர்களை அவர்கள் தேசத்திற் ௨௨ குவரப்பண்ணுவேன்.—அந்ததேசத்தில் இலரவேல்வமலைகளின்மேல் அவர்களை ஒரே இராச்சியமாக்குவேன்; அவர்களை அவர்மேலும் ஒரே இராசா அரசாளுவான்: அவர்கள் இனி இரண்டொசாதியாராயிருக்கமாட்டார்கள், அவர்கள் இனி ஒரு பொழுதும் இரண்டு இராச்சியத்தாராகப்பிரிக்கப்படார்கள்.—இனி அவர்கள் தங்கள் விக்கிரகங்களினாலும், தங்கள் அரோசியமானவைகளினாலும், தங்கள் அதிகிரமங்களில் ஒன்றினாலும் தங்களை அசுசிப்படுத்தமாட்டார்கள்: அவர்கள் பாவஞ்செய்த அவர்களுடைய சகல வாசல்தலங்களினின்றும் அவர்களை விடுவீத்து, சத்திகரிப்பேன்: அதினால் அவர்கள் என்சனங்களாவார்கள், அவர்களுக்கு நான் தேவனானேன்.—எனதடியானாகிய தாலீது அவர்கள்மேல் இராசாவாயிருப்பான்; அவர்களெல்லாரக்கும் மேய்ப்பன் ஒருவன் இருப்பான்: அவர்கள் என் கட்டளையின்படி நடந்து, என்விதிகளை மகித்து, அவைகளின்படி செய் ௨௫ வார்கள்.—நான் எனதடியானாகிய யாகோபுக்களித்ததும், உங்கள் முன்னோர் செய்து செய்ததாகிய தேசத்திலே அவர்கள் வாசம்பண்ணுவார்கள்; அவர்களும் அவர்கள் புத்திரர் பெனத்திரரும் அதில் சதாகாலமும் வாசம்பண்ணுவார்கள்: எனதாசனாகிய தாலீது என்றும் அவர்களுக்கு இராசாவாயிருப்பான்.—மேலும் நான் அவர்களோடே சமாதானத்தின் உடன்படிக்கைப்பண்ணுவேன்; அது அவர்களிடத்தில் நித்திய உடன்படிக்கையாகும்: நான் அவர்களை ஸ்தாபித்து, வருத்திக்கப்பண்ணி, அவர்களம்மத்தியில் சதாகாலமும் என்பரிசுத்தல்தானத் ௨௭ தைவைப்பேன்.—என் ஆவாசமும் அவர்களிடத்திலே தங்கும்: நான் அவர்களுக்குத் தேவனானேன், அவர்கள் என்சனங்களாவார்கள்.—என்பரிசுத்தல்தானம் சதாகாலமும் அவர்கள் மத்தியில் தங்கும்பொழுது யெகோவாவாகிய நான் இலரவேலைப்பரிசுத்தப்படுத்துகிறவரென்று தேசத்தார் அறிந்துகொள்வார்களென்பதைச் சொல்லச்சொல்லிற்று.

௩௮. அதிகாரம்.

௧. கோகின் சேனைகளைக்குறித்தல்: ௮. இலரவேலைப்பணைத்துவளைத்தல்: ௮௪. அவர்களுக்குத்தண்டனைவருமன்றிர்க்கதரிசனமுரைத்தல் ௨ யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,— மனுபுத்திரனை, நீமேஷெக், தூபால் என்பவையினின் அதிபதியாகிய மாகோக் தேசத்திலுள்ள

கோகுக்கு எதிர்முகமாகி, அவனுக்குவிரோதமாகத் தீர்க்கதரிசனமாய்,—ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; பார், மேஷெக் தூபால் என்பவையினின் அதிபதியாகிய கோகே, நான் உனக்குவிரோதியாகி,—உன் தடைகளில் குறகெனைமாட்டி உன்னைத்திருப்புவேன், உன்னையும், உன்சமஸ்தசேனையாகிய குதிரைகளையும் பலவருண வஸ்திரத்தைத்தரித்தகுதிரைவீரையும், பரிசையைமேல்கேடகத்தையும் பிடித்தகட்கந்தரிக்கிறவர்களான பெரிய கூட்டத்தாரையும் வெளியே கொண்டுவருவேன்.—அவர்களோடே கேடகத்தையுஞ்சேர்க்கையுமுடைய பாரஸ், கூஷ், பூற்றென்னுந் தேசத்துச் சகலசனங்களையும்,—கோமரையும், அவன்சகலசனங்களையும், வடநிசையிலுள்ளதொக்ராவமிசத்தாரையும், அவன் சகலசேனைகளையும் உன்னைச் சேர்ந்தசமுதாயசனங்களுடன் வெளியே கொண்டுவருவேன்.—நீயே ஆயத்தமாயிரு, ஏகமாய்க்கூடி வந்த சகல சேனைகளையும் ஆயத்தப்படுத்து, நீ அவர்களுக்குக் காவற்காரனாயிருக்கவேண்டும்.

அநேகநாட் சென்றபின் நீ விசாரிக்கப்படுவாய்: கட்கத்தினின்றும் மீட்சிபெற்று, சமுதாயசனங்களினின்றும் சேர்க்கப்பட்டு, நெடுங்காலம் அவாந்தரமாயிருந்த இலரவேலின் மலைகளின்மேல் வருவாய், அப்பொழுது அவர்களெல்லாரும் அந்நிய தேசத்தாரினின்றும் கொண்டுவரப்பட்டு, ஆபத்தில்லாமல் வாசம்பண்ணுவார்கள்.—நீ எழுந்துபெருங்காற்றைப்போல் வருவாய், நீயும், உன்னோடிருக்கும் உன்சகலசேனையும், சமுதாயசனங்களும் ஒருமேகத்தைப்போலத் தேசத்தைமுடுவீர்கள்.—ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; அந்தச்சமயத்தில் பலரினைவுகள் உன்மனதில்வர, நீ தூர்ச்சிந்தனைகொண்டு,—நான், மதிவில்லாமல்குடியெற்றப்பட்டுகடதேசத்திற்கு விரோதமாய்ப்போய், மதிவில்லாதிருந்தாலும் ஆபத்தில்லாமல் சகவாழ்வடைந்து வாசம்பண்ணுகிறவர்களும், தாமுங்கதவுகளும் இல்லாதவர்களாகிய சனங்களுட்க்கில் செல்லுவேனென்று சொல்லுவாய்.—அந்நிய தேசத்தாரினின்றும் சேர்க்கப்பட்டு, முன்பாமாயிருந்த ஸ்தானங்களில் ஆடுமாடுகளையும், பொருளையுமுடையவர்களாகிய பூமியின்மத்தியிலுள்ள தேசத்துச் சனங்களுக்கு விரோதமாக உன்சகையைத்திருப்பி, கொன்னையாடிப்பொருளை அபகரிப்பாய்.—அதினாலேஷ்பாவும், தேதானும், தர்ஜீஷின்வர்த்தகரும், அவர்களைச் சேர்ந்த இளஞ்சிங்கக்கன்போன்ற அனைவரும் உன்னைநோக்கி, நீ கொள்ளப்பொருளைக் கவருகிறதற்கு வந்தாயா; நீ குறையாடி வெள்ளியையும் பொண்ணியும் பறித்துக்

(௨௨) ஏசா. ௧௧. ௧௬. எரே. ௩. ௧௮. ஒசி. ௧. ௧௬. யோவா. ௧. ௧௬. (௨௪) ஏசா. ௪. ௧௬. எரே. ௨௬. ௧௬. ஒசி. ௧. ௧௬. லூ. ௧. ௧௬. யோவா. ௧. ௧௬. (௨௫) அதி. ௧. ௧௬. ௨௮. ஏசா. ௧. ௧௬. யோவா. ௧. ௧௬. ஆமோ. ௧. ௧௬. யோவா. ௧. ௧௬. (௨௬) சங். ௧. ௧௬. ஏசா. ௧. ௧௬. எரே. ௧. ௧௬. அதி. ௧. ௧௬. ௧௬. ௨. கொரி. ௧. ௧௬. (௨௭) லேவி. ௧. ௧௬. யோவா. ௧. ௧௬. (௨௮) அதி. ௧. ௧௬. அதி. ௨. ௧௬.—(௩௮. அதி. ௨.) வெளி. ௨. ௧௬. அதி. ௧. ௧௬. ௨௬. (௪) ௨. இரா. ௧. ௧௬. அதி. ௧. ௧௬. ௧. ௧௬. எரே. ௨. ௧௬. (௧) ஆதி. ௧. ௧௬. (௨) அதி. ௧. ௧௬. ௨. ௧௬. ஏசா. ௧. ௧௬. அதி. ௧. ௧௬. ௧. ௧௬. எரே. ௨. ௧௬. (௩) ஏசா. ௧. ௧௬. எரே. ௧. ௧௬. (௧௬) ஏசா. ௧. ௧௬. (௧௭) ஏசா. ௧. ௧௬. (௧௮) ஏசா. ௧. ௧௬. (௧௯) ஏசா. ௧. ௧௬. (௨௦) ஏசா. ௧. ௧௬. (௨௧) ஏசா. ௧. ௧௬. (௨௨) ஏசா. ௧. ௧௬. (௨௩) ஏசா. ௧. ௧௬. (௨௪) ஏசா. ௧. ௧௬. (௨௫) ஏசா. ௧. ௧௬. (௨௬) ஏசா. ௧. ௧௬. (௨௭) ஏசா. ௧. ௧௬. (௨௮) ஏசா. ௧. ௧௬. (௨௯) ஏசா. ௧. ௧௬. (௩௦) ஏசா. ௧. ௧௬. (௩௧) ஏசா. ௧. ௧௬. (௩௨) ஏசா. ௧. ௧௬. (௩௩) ஏசா. ௧. ௧௬. (௩௪) ஏசா. ௧. ௧௬. (௩௫) ஏசா. ௧. ௧௬. (௩௬) ஏசா. ௧. ௧௬. (௩௭) ஏசா. ௧. ௧௬. (௩௮) ஏசா. ௧. ௧௬. (௩௯) ஏசா. ௧. ௧௬. (௪௦) ஏசா. ௧. ௧௬. (௪௧) ஏசா. ௧. ௧௬. (௪௨) ஏசா. ௧. ௧௬. (௪௩) ஏசா. ௧. ௧௬. (௪௪) ஏசா. ௧. ௧௬. (௪௫) ஏசா. ௧. ௧௬. (௪௬) ஏசா. ௧. ௧௬. (௪௭) ஏசா. ௧. ௧௬. (௪௮) ஏசா. ௧. ௧௬. (௪௯) ஏசா. ௧. ௧௬. (௫௦) ஏசா. ௧. ௧௬. (௫௧) ஏசா. ௧. ௧௬. (௫௨) ஏசா. ௧. ௧௬. (௫௩) ஏசா. ௧. ௧௬. (௫௪) ஏசா. ௧. ௧௬. (௫௫) ஏசா. ௧. ௧௬. (௫௬) ஏசா. ௧. ௧௬. (௫௭) ஏசா. ௧. ௧௬. (௫௮) ஏசா. ௧. ௧௬. (௫௯) ஏசா. ௧. ௧௬. (௬௦) ஏசா. ௧. ௧௬. (௬௧) ஏசா. ௧. ௧௬. (௬௨) ஏசா. ௧. ௧௬. (௬௩) ஏசா. ௧. ௧௬. (௬௪) ஏசா. ௧. ௧௬. (௬௫) ஏசா. ௧. ௧௬. (௬௬) ஏசா. ௧. ௧௬. (௬௭) ஏசா. ௧. ௧௬. (௬௮) ஏசா. ௧. ௧௬. (௬௯) ஏசா. ௧. ௧௬. (௭௦) ஏசா. ௧. ௧௬. (௭௧) ஏசா. ௧. ௧௬. (௭௨) ஏசா. ௧. ௧௬. (௭௩) ஏசா. ௧. ௧௬. (௭௪) ஏசா. ௧. ௧௬. (௭௫) ஏசா. ௧. ௧௬. (௭௬) ஏசா. ௧. ௧௬. (௭௭) ஏசா. ௧. ௧௬. (௭௮) ஏசா. ௧. ௧௬. (௭௯) ஏசா. ௧. ௧௬. (௮௦) ஏசா. ௧. ௧௬. (௮௧) ஏசா. ௧. ௧௬. (௮௨) ஏசா. ௧. ௧௬. (௮௩) ஏசா. ௧. ௧௬. (௮௪) ஏசா. ௧. ௧௬. (௮௫) ஏசா. ௧. ௧௬. (௮௬) ஏசா. ௧. ௧௬. (௮௭) ஏசா. ௧. ௧௬. (௮௮) ஏசா. ௧. ௧௬. (௮௯) ஏசா. ௧. ௧௬. (௯௦) ஏசா. ௧. ௧௬. (௯௧) ஏசா. ௧. ௧௬. (௯௨) ஏசா. ௧. ௧௬. (௯௩) ஏசா. ௧. ௧௬. (௯௪) ஏசா. ௧. ௧௬. (௯௫) ஏசா. ௧. ௧௬. (௯௬) ஏசா. ௧. ௧௬. (௯௭) ஏசா. ௧. ௧௬. (௯௮) ஏசா. ௧. ௧௬. (௯௯) ஏசா. ௧. ௧௬. (௧௦௦) ஏசா. ௧. ௧௬.

கொண்டுபோகிறதற்கும், ஆடுமாடுகளையும் பொருளையும் கொண்டுபோகிறதற்கும், மிகுதியான திரவியத்தை எடுக்கிறதற்கும்ல்லவா உன் சேனையையும் ஏகமாய்க்கூட்டினாயென்று சொல்லுவார்கள்.

யச ஆதலால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனத்தைத் தெரிவித்து, கோகைகோக்கி, என்சனங்கனாகிய இஸரவேலர் ஆபத்தில்லாமல்வாசம்பண்டினும் நாளில் நீ அல்லவா அதை அறிந்து,—நீயும் உன் னோடே வெகுசனங்களும் ருதிரையின்மேலேறிப்பராக்கிரமசேனையாய், மகாகூட்டமாகி, வடதிசையிலுள்ள உன்ஸ்தானத்தினின்றின்று வருவீர்கள்.—நீ என்சனங்கனாகிய இஸரவேலருக்கு விரோதமாக மேகத்தைப்போலத்தேசத்தை முடிவருவாய்; கோகே, நான் அந்நியதேசத்தாருக்கு முன்பாக உன் னால் பரிசுத்தரென்று விளங்கும் பொழுது, அவர்கள் என்னை அறியத்தக்கதாக, முடிவானகாலத்தில் என் தேசத்துக்கு விரோதமாய் உன்னைக்கொண்டெருவேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைச்சொல்லென்றார்.—நான் உன்னை அவர்களுக்குவிரோதமாகவருவிப்படுவென்று, பூருவகாலத்தில் அநேகநாள்களாகிய இஸரவேல்தேசத்தின் தீர்க்கதரிசிகளாகிய என் தாசரைக்கொண்டி நான் குறித்துச் சொன்னவன் நீயல்லவாவென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—இஸரவேல்தேசத்திற்கு விரோதமாகக் கோவருவான், அந்தச்சமயத்தில் என் உக்கிரம் என் முகத்திற்கேன்றுமென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—அந்நாளில் சமுத்திரத்தின் மச்சங்களும், ஆகாயத்தின் பறவைகளும், காட்டிமிருகங்களும், பூமியில் ஊருகிற சகல ஊர்வனவும், பூமியின் முகத்திலுள்ள சகலமனுஷரும் நடுங்கவும், மலைகளிலே நெய் ஊட்டவும், செங்குத்தானவைகள் விழவும், ஒவ்வொரு மதி உயிர் தரையிலே விழுந்துபோகவும்,—இஸரவேலின் தேசத்தில் இவ்வளவுபெரிய ஒரு அதிர்ஷ்டம் உண்டாகும்பொருட்டு, நான் என் கோபத்தினாலும் கோபாக்கினியினாலும் இவ்வாக்கைச்சொன்னேன்.—நான் என் சகல மலைகளின்மேலும் அவனுக்குவிரோதமாகக் கட்டகம்வரும்படி அழைக்க, அவனவன் கட்டகம் அவனவனுடைய சகோதர உடனுக்குவிரோதமாயிருக்கும்.—நான் கொள்ளினோயினாலும், இரத்தஞ்சிந்துவினாலும் அவனைநியாயம்பிசாரிப்பேன்; அவன்மேலும், அவன்சேனையினின்மேலும், அவனோடுருக்கு சமுதாயசனங்கள்மேலும் வெள்ளம்பாயத்தக்க மழையையும், மகாகன்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன்.—இவ்விதமாய் நான் என்மகிமையையும் என் பரிசுத்தத்தை

யும் விளங்கக்காட்டுவேன்; அதினால் அநேகதேசத்துச் சனங்களுக்கு முன்பாக நான் மதிக்கப்படும்பொழுதுநானே யெகோவாவென்று அறிந்துகொள்வார்களென்பதை ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

௩௭. அதிகாரம்.

௧. கோகுக்குத் தண்டனைவருமென்று தீர்க்கதரிசனமுரைத்தல்: அ. இஸரவேலர் செயங்கொள்ளல்: யக. கோகின் மரித்தோர் ஸ்தானத்தை நிர்ணயித்தல்: யடி. பட்சிகள் சவங்களைப்பட்சித்தல்: உடு. இஸரவேலர் தங்கள் தேசத்தில் ஏகமாய் வசிப்பதைமுன்னுரைத்தல்.

ஆகையால் மனுபுத்திரனே, நீ கோகுக்குவிரோதமாய்தீர்க்கதரிசனத்தைத் தெரிவித்து, ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறாரென்று சொல்லு; மேலெக்சு, தூபால் என்பவைகளின் அபிப்பதியாகிய கோகே, பார், நான் உனக்கு விரோதியாகி,—உன்னை நடத்தி, உன் ஆறுபங்கில் ஒருபங்குமாத்திரம் வைப்பேன், வடதிசையினின்றின்று உன்னைவருவித்து, இஸரவேலின் மலைகளேமேறெச்செய்வேன்.—உன்வில்லை உன் இடக்கையினின்றி வழித்தி, உன் அம்புகளை உன் வலக்கையினின்றி விழ்ப்பண்ணுவேன்.—நீயும், உன் சேனையும், உன் னோடேயிருக்கிற சனங்களும் இஸரவேலுடைய மலைகளின்மேல் விழுவிர்கள்: அப்பொழுது உங்களைப் பலவிதச் சிறகுகளையுடைய இரைகலவும் பட்சிகளும்; காட்டிமிருகங்களும் இரையாக ஒப்பிப்பேன்.—நீ வெளியிலே விழுவாய்: என் இவ்வாக்குச்சொன்னேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—நான் மாகோகின்மேலும், விசாரயில்லாமல் தீவுகளில் வசிப்பவர்களின்மேலும் அக்கினியை அனுப்புவேன்: நானே யெகோவாவென்று அறிந்துகொள்வார்கள்.—இவ்விதமாய் நான் என்சனங்களாகிய இஸரவேலருக்குள் என் பரிசுத்தநாமத்தைத் தெரிவிப்பேன்; அவர்கள் இனி என் பரிசுத்தநாமத்தை அசுத்தப்படுத்தவிடேன்: அதினால் தேசத்தார் நானே இஸரவேலில் பரிசுத்தராகிய யெகோவாவென்று அறிந்துகொள்வார்கள்.

வந்தது, பாருங்கள், நான் சொல்லியநான் இதுவே; நிறைவேறலாயிற்றென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—இஸரவேலின் கரத்தார் புறப்பட்டுப்போய், தேடங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், சுட்டிகளும் மாகிய யுத்தஆயுதங்களை அக்கினியில் எரிப்பார்கள், ஏழுவருஷம்வரைக்கும் அவைகளை அக்கினியினால் தகிப்பார்கள்.—அவர்கள் வெளியினின்றி விறகுகொண்டு வராமலும், காடுகளில் மரங்களை வெட்டாமலும்

(யச) ஏசா.ச.க. (யடு) அதி.௧௬.உ. (யக) யாத்.யச.ச. (யக) ஒசி.ச.௧. ஏரே.ச.உ.ச. நா.க.க.டு.க. (உய) அதி.௧௬. டி.ச. சங்.அ.க.ச.ச. ஆகா.உ.ச.எ. வெளி.ய.க.ய.டி. (உக) சங்.ா.டு.க. நியா.எ.உ.உ. க.சா.மு.ய.ச.உ.ய. உ.நா.எ. உ.ய.உ.க. (உஉ) ஏசா.க.க.ய.க. ஏரே.உ.டு.க.க. சங்.ய.க.க. ஏசா.உ.க.க. வெளி.ய.க.உ.க. (உக) சங்.க.ய.க.— (௧௬) அதி. (க) அதி.௧௬.டி.உ.க. (உ) அதி.௧௬.டி.ச.ய.டு. (ச) அதி.௧௬.டி.உ.க. அதி.௧௬.உ.எ. (சு) அதி.௧௬.டி.உ.உ. ஆமே. க.ச. சங்.எ.உ.ய. (எ) லேலி.ய.டி.உ.க. அதி.௧௬.டி.க.உ.க. (அ) வெளி.உ.க.ச. அதி.௧௬.டி.எ. (ய) ஏசா.ய.ச.உ.

ஆயுதங்களைத்தரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக்கொள்ளையிட்டு, சூறையாடினவர்களைக்குறையாடுவார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

10க அந்நாளில் நான் இஸரவேல் தேசத்தில் சமுத்திரத்துக்குக்கீழ்த்திசையிலுள்ள பிரயாணக்காரருடைய தாழ்ந்தபூமியைக் கோருக்குப்பிரேதஸ் தானமாகக் கொடுப்பேன்: அது வழிப்போக்கரின் மூக்கைப் பொத்தும்: அங்கே கோகையும் அவனுடைய சமஸ்த சேனையையும் அடக்கம் பண்ணுவார்கள்: அநினால் சனங்கள் எமோன் கோகின் தாழ்ந்தபூமியென்னும் பெயரிதற்கிடெ

10உ வார்கள்.—தேசத்தைச்சரிப்படுத்துகிறதற்கு இஸரவேல்வமிசத்தார் ஏழுமாதமனவாக அவர்களை அடக்கம்பண்ணுவார்கள்.—தேசத்தின் சகலசனங்களும் அவர்களை அடக்கம்பண்ணுவார்கள்; நான்புகழ்ச்சிபெறும் அந்த நான் அவர்களுக்கு மகாகீர்த்தியுள்ளதாகுமென்று ஆண்டவராகிய

10ச யெகோவா சொல்லுகிறார்.—அவர்கள் தேசத்தைச்சரிப்படுத்துகிறதற்காக, நித்தமுந் தேசத்தில் அங்குமிங்கும்போகும்படிக்கு அங்குமிங்கும் போகிறவர்களோடே பூமியின் முகத்தின் மேல் மீந்துகிடக்குந் சவங்களை அடக்கம்பண்ணுகிறவர்களைப்பிரித்தெடுப்பார்கள்: ஏழுமாதந்

10டு சென்றபின்பும் இவர்கள் தேவர்கள்.—தேசத்திற்குநறித்திரிகிறவர்களில் ஒருவான் மனுஷனுடைய ஒருஎலும்பைக்காணும்பொழுது, எமோன் கோகென்னுந் தாழ்ந்தபூமியில் அதைப் புதைக்கும்வரைக்கும் அதின் அருகில் ஒரு அடையாளத்தைநாட்டுவான்.—அந்தநகரத்தின் பெயர் எமோனா: இவ்வீதமாய் அவர்கள் தேசத்தைச்சரிப்படுத்துவார்கள்.

10எ மனுபுத்திரனே, நீசகலவிதச்சிறகுகளையுடைய பறவைகளையும், சகலவிதகாட்டுமிருகங்களையும் நோக்கி, நீங்கள் ஏகமாய்க்கட்டியவாருங்கள், நான் உங்கள்நிமித்தம் இஸரவேலுடைய மலைகளின் மேல் ஏற்படுத்திய மகாயாகமாயாகத்தில் நீங்கள்மாயிசத்தைப்புகித்து, இரத்தத்தைக்குடிக்கும்படி நாலுகிசையினின்றும் ஏகமாய்க்கட்டுங்கள்.—

10அ நீங்கள், பாஷானின் புஷ்டியான ஆட்டுக்கடாக்களும், ஆட்டுக்குட்டிகளும், வெள்ளாட்டுக்கடாக்களும், சகல காளைகளாகிய பராக் கிரமசாலிகளின் மாயிசத்தைத்தின்று, பூமியின் பிரபு

10க களின் இரத்தத்தையுங்குடிப்பீர்கள்.—நான் உங்களநிமித்தம் ஏற்படுத்தும் யாகத்தில் நீங்கள் திருத்திப்படுமெனவும் நினைத்தைப்புகிப்பீர்கள், நீங்கள் வெறிகொள்ளாமெனவும் இரத்தத்தைக் குடிப்பீர் உய்கள்.—இவ்வீதமாய் நீங்கள் என் போசனபீடத்தில் குகிரைகளையும், இரதங்களையும், குகிரைவீரரையும், பராக் கிரமசாலிகளையும், சகலயுத்தவீர

ரையும்புகித்துத்திருத்திப்படுவீர்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—நான் தேசத்தாரிடத்தில் என்மகிமைபிரகாசிக்கப் உகப்பண்ணுவேன், நான்செய்த தண்டனையையும், அவர்கள்மேல் நான் வைத்தகையையும் அந்நிய தேசத்தார்யாவருங் காண்பார்கள்.—அன்றுமுதல் உஉ இஸரவேல் வமிசத்தார் நான் தங்கள் தேவனாகிய யெகோவா வென்று அறிவார்கள்.

இஸரவேல்வமிசத்தார் எனக்குவிரோதமாய்க் உஉகட்டளைமீறினபடியால் நான் என்முகத்தை அவர்களுக்குமறைத்து, அவர்கள்யாவருங்கட்கத்தினால்விரும்படி அவர்கள் சத்துருக்களின்கையில் அவர்களைஒப்பித்தேன்: இப்படி அவர்கள் தங்கள் பாவத்தினிமித்தந் சிறையடிக்கப்பட்டுப்போனார்களென்று அந்நிய தேசத்தார் அறிந்துகொள்வார்கள்.—நான் அவர்களுடைய அசுசுக்கும் அவர்களுடைய அதிகிரமங்களுக்குமேற்க அவர்களைகடத்தி, என்முகத்தை அவர்களுக்குமறைத்தேன்.—

ஆதலால் இனி நான் யாக்கோபை அவன் சிறை உஉயினின்றும்மீட்டு, இஸரவேல் வமிசத்தார் யாவர்மேலும் இரக்கம்வைத்து, என் பரிசுத்தநாமத்தினிமித்தம் உக்கிரங்காட்டுவேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—அவர் உஉக

கள் தங்கள் தேசத்தில் ஆபத்தில்லாமல்வாசம்பண்ணும்பொழுதும், அவர்களைப் பயப்படுத்துவார் ஒருவருமில்லாதிருக்கும்பொழுதும், அவர்கள் தங்கள் அமமானத்தையும், எனக்கு விரோதமாய்க் கட்டளை மீறிச்செய்ததங்கள் சகல அக்கிரமங்களையுந் சம்பப்பார்கள்.—நான் அவர்களைச் உஉச

சனங்களினின்றும்வருவித்து, அவர்கள் சத்துருக்களுடைய தேசங்களினின்றும் அவர்களைச்சேர்த்து, அவர்கள்மூலமாக அநேகதேசத்தாரின் பார்வையில் மதிக்கப்படுங்காலத்தில்,—அவர்கள் தேவ உஉ

னும் யெகோவாவுமாகிய நான், அந்நிய தேசத்தாருக்குள் அவர்களைச்சிறையாகக்கொண்டுபோகப்பண்ணினின்பின்பு, அங்கே அவர்களில் ஒருவரையும் மீந்திருக்கவிடாமல், அவர்களுடையசுயதேசத்திற்கேர்த்துக்கொண்டெனென்று அறிந்துகொள்வார்கள்.—நான் இஸரவேல்வமிசத்தார்மேல் என் ஆலையைச்சொரிந்தபின்பு, இனி ஒருபொழுதும் அவர்களுக்கு என் முகத்தைமறையெனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்றது.

சுய. அதிகாரம்.

க. பரிசுத்தல்தானத்தின்தரிசனம்: சு. கிழக்குவாசல்: 10எ. வெளிப்பிராகாரம்: உஉ. வடக்குவாசல்: உஉ. தெற்குவாசல்: உஉ. அந்தரங்கத்திலுள்ளதெற்குப்பிராகாரத்தின் வாசல்: கூடு. வடக்குவாசல்: கூ. எட்டுஆசனங்கள்: சச. அறைகள்: சஅ. ஆலயத்தின் மண்டபம்.

(10உ) உபா.உக.உக. (10க) அதி.உஅ.உஉ. (10எ) வெளி.10க.10எ. ஏசா.10அ.க. ஏரே.10உ.க. செப்.க.எ.(10அ) வெளி.10க.10அ. உபா.கஉ.10ச. சங்.உஉ.10உ (உய) சங்.எசு.சு. வெளி.10க.10அ. (உக) அதி.10அ.10க.உக. யாத்.எ.ச. (உக) அதி.கசு.10அ.10க.உய.உக. உபா.கக.10எ. ஏசா.10க.உ. லேவி.உசு.உடு. (உச) அதி.கசு.10க. (உடு) ஏரே.கூ.10க.10அ. அதி.உய.10ச. ஒசி.க.10க. (உசு) தானி.க.10க. லேவி.உசு.10க. (உஎ) அதி.உஅ.உடு.உசு. அதி.கசு.உக.உசு. (உஅ) அதி.கசு.கூ. (உக) ஏசா.10சு.அ. யோவே.உ.உஅ. சக.10உ.10. அப்.உ.10எ.—(சுய. அதி.)

நாங்கள் சிறைப்பட்ட இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் மாதத்தின் பத்தாந்தினமாகிய அன்றே, நகரஞ்சேதிக்கப்பட்ட பதினாலாம் வருஷத்தில்கொண்டுவாசலின் கைஎன்மேல் அமர்ந்து, என்னை அங்கே கொண்டுவந்துவிட்டது.—அவர்தேவதரிசனத்தில், இஸரவேல் தேசத்தில் என்னைக் கொண்டுபோய், அதிக உயரமான ஒருமலையின்மேல் என்னை நிறுத்தினார், அதின்மேல் தெற்காக ஒருநகரத்தின்சாயல் காணப்பட்டது.—அவர் என்னை அவ்விடத்தில் வருவித்தபொழுது, சணல் தூலையும் ஒரு அளவு கோலையும் கையிலேபிடித்து, பித்தனையைப்போலப் பிரகாசம் பொருந்திய ஒருவன் வாசலில் நிற்கக்கண்டேன்.—அந்த மனுஷன் என்னைகோக்கி, மனுபுத்திரனே, நான் உனக்குக் காண்பிக்கும் எல்லாவற்றையும் நீ உன் கண்ணினால் கண்டு, உன்காதினாக்கேட்டு, சிந்தித்துக்கொள்; நான் இவைகளை உனக்குக் காண்பிக்கும் பொருட்டு நீ இந்தஸ்தானத்தில் வருவிக்கப்பட்டாய்: நீ காண்பவைகளைஎல்லாவற்றையும் இஸரவேல் வமிசத்தாருக்குத் தெரிவி.—ஆலயத்தைச் சுற்றிப்புறம்பே ஒரு மலிவிருந்தது, அந்தப்புருஷன் கையில் ஆறுமுழ நீளமுள்ள ஒரு அளவுகோலிருந்தது, ஒவ்வொருமுழம் நந்நாலுவிற்றகடை அதிகம்: அகலம் ஒரு கோலாகவும், உயரம் ஒரு கோலாகவும் அவன் அந்த மலை அளந்தான்.

பின்பு அவன் கீழ்த்திசைக்கெதிரான வாசலில்வந்து, அதின் படிக்களின்மேலேறி மேல் வாசற்படியை ஒருகோல் அகலமாகவும், மறுமேல் வாசற்படியை ஒருகோல் அகலமாகவும் அளந்தான்.—ஒவ்வொரு அறை ஒருகோல் நீளமும், ஒரு கோல் அகலமுமாயிருந்தது; அவ்வறைகளுக்கிடையில் ஐந்துமுழவிட்டிருந்தது; வாசலின் மண்டபத்தினருகே உள்வாசற்படி ஒரு கோலாயிருந்தது.—அவன்வாசலின்மண்டபத்து உள் வீதியையும் ஒருகோலாக அளந்தான்.—வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூண்களை இரண்டுமுழமாகவும் அளந்தான்; வாசலின்மண்டபம் உட்புறத்திலிருந்தது.—கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இரத்தப்புறத்தில் மூன்று, அந்தப்புறத்தில் மூன்று இருந்தன; மூன்றும் ஒரே அளவு: அப்புறத்திலும் இப்புறத்திலுமுள்ள தூண்களும் ஒரே அளவு.—பிரவேசவாசலின் அகலம்பத்துமுழமாகவும், வாசலின் நீளம் பதின்மூன்று முழமாகவும் அளந்தான்.—அறைகளுக்குமுன்னே இப்புறத்தில் ஒருமுழஸ்தானமும், அப்புறத்தில் ஒருமுழஸ்தானமுயிருந்தன: ஒவ்வொரு அறை இப்புறத்தில் ஆறுமுழமும், அப்புறத்தில் ஆறுமுழமுமாயிருந்தது.—அப்பால் ஒரு அறையின் மேல்மச்சினின்று, மற்ற அறையின்மேல்மச்சமட்டும்வாசலை அளந்தான்: அதின் அகலம் கதவுக்கெதிரேயு இருபத்தைந்துமுழம் இருந்தது.—அதின் வாச

லின் சுற்றுப்புறத்திலுள்ள பிராகாரத்தின்தூண்களை அறுபதுமுழமாக அளந்தான்.—பிரவேசவாய்கு சலின் முகப்பினின்றும் மண்டபத்தின்மற்றப்புறத்திலிருந்த உள்வாசல்வரைக்கும் ஐம்பதுமுழம்.—வாசலின் உட்புறத்தில் சுற்றியிருக்கிற அறைகளுக்கும்க, அவைகளின்தூண்களுக்கு குன்றுபலகணிகளிருந்தன: உன்னேமண்டபத்தின் சுற்றுப்புறத்திலும் பலகணிகளிருந்தன: தூண்களின்மேல் தாலவிருட்ச விசித்திரமிருந்தது.—பின்பு என்னைவெளிப்பிராகாரத்திற்கு அழைத்துபோனான், அங்கே அறைகளும் பிராகாரத்தின் சுற்றிலுமிருந்த தளவரிசையுமிருந்தன: அந்தத்தளவரிசையின்மேல் முப்பது அறைகளிருந்தன.—வாய்சல்களின் நீளத்துக்கு எதிர்ப்புறத்திலும், வாசல்களின் அருகிலுமுள்ள அந்தத்தளவரிசைதாழ்ந்த தளவரிசையாயிருந்தது.—பின்பு அவன் கீழ்வாசல்களின் முகப்பினின்றும் உட்பிராகாரத்தின் முகப்பு வரைக்குமுள்ள வெளியிலிருந்த நிலத்தின் அகலத்தை அளந்தான், அதுகிழக்கிலும் வடக்கிலும் தூறுமுழமாயிருந்தது.

வெளிப்பிராகாரத்திற்கு அடுத்த வடதிசைக்கு உள் எதிர்ப்புறத்திலுள்ள வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தான்.—அதற்கு இப்புறத்தில் உகமூன்றறைகளும், அப்புறத்தில் மூன்றறைகளாயிருந்தன; அதின் தூண்களும் அதின்மண்டபங்களும் முதல்வாசலின் அளவுக்குச்சரி: அதின் நீளம் ஐம்பதுமுழம், அதின் அகலம் இருபத்தைந்துமுழம்.—அதின் பலகணிகளும், அதின்மண்டபங்களும், அதின் தாலவிருட்சவிசித்திரங்களும் கீழ்த்திசைக்கெதிர்ப்புறத்திலுள்ள வாசலின் அளவுக்குச்சமானம்; அதில் ஏறுகிறதற்கு ஏழுபடிக்களிருந்தன; அதின் முன்பாக மண்டபங்களிருந்தன.—கீழ்த்திசையிலும் வடதிசையிலுமுள்ள வாசல்களுக்கு நேராக உட்பிராகாரத்தின் வாசலிருந்தது; அவன்வாசலினின்றும் மற்றவாசல்வரைக்கும் தூறுமுழம் அளந்தான்.

பின்பு என்னைத் தென்திசையில் அழைத்து உள்வந்தான், தென்திசைக்கெதிர்ப்புறத்திலுள்ள வாசலின் அளவுக்கேற்றக் தூண்களையும் மண்டபங்களையும் அளந்தான்.—அந்தப்பலகணிகளைப்போல அகற்கும், அதின் மண்டபங்களுக்கு சுற்றிலும் பலகணிகளிருந்தன: நீளம் ஐம்பதுமுழம், அகலம் இருபத்தைந்துமுழம்.—அதில் ஏறுகிறதற்கு ஏழுபடிக்களிருந்தன, அவைகளின் முன்பாக மண்டபங்களிருந்தன: அப்புறத்திலும் இப்புறத்திலும் தூண்களில் தாலவிருட்சவிசித்திரங்களிருந்தன.—உட்பிராகாரத்திற்கு ஒருவாசல்தென் உப்புறத்திலிருந்தது: அவன் தென்புறத்திலுள்ள ஒருவாசலினின்றும் மற்றவாசல்மட்டும் தூறுமுழம் அளந்தான்.—பின்பு அவன் தெற்குவாசலின் வழியாய் என்னை உட்பிராகாரத்தில் கொண்டுவந்தான்: அந்த அளவின்படி தெற்குவாசலை அளந்தான்.—அதின் அறைகளும், தூண்களும், மண்டப

(க) அதி.கூ.உ.க.(உ) வெளி.உ.க.ய. (கூ) தானி.ய.க. அதி.ச.எ.க. வெளி.ய.க.க. (ச) அதி.ச.ச.இ. அதி.ச.கூ.ய. (இ) அதி.ச.உ.உ.ய. (ஊ) க.இரா.கூ.ச. (ஊ) வெளி.ய.க.உ. க.இரா.கூ.இ.

டபங்களும் அந்த அளவீன்படி இருந்தன: அதிலும் அதின் மண்டபங்களிலும் சுற்றிலும் பலகணிகளிருந்தன: அந்த வாசல் ஐம்பதுமுழநீளம், இருபத்தைந்துமுழ அகலம்.—சுற்றியிருந்த மண்டபங்கள் இருபத்தைந்துமுழநீளம், ஐந்துமுழ அகலம்.—அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்திற்கு நேரேயிருந்தன; தூண்களின்மேல்தாலவிருட்சவீசித்திரங்களிருந்தன: அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகளிருந்தன.

௩௨ அவன் என்னை உட்பிராகாரத்தின் கீழ்த்திசையில் கொண்டு வந்தான்: அந்த அளவீன்படி அதின் வாசலை அளந்தான்.—அதின் அறைகளும், அதின் தூண்களும், அதின் மண்டபங்களும் அந்த அளவீன்படி இருந்தன: அதிலும் அதின் மண்டபங்களிலும் சுற்றிலும் பலகணிகளிருந்தன: அந்த வாசல் ஐம்பதுமுழநீளம், இருபத்தைந்துமுழ அகலம்.—அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்திற்கு நேரே இருந்தன; இப்புறத்திலும் அப்புறத்திலும் அதின் தூண்களில்தாலவிருட்சவீசித்திரங்களிருந்தன: அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகளிருந்தன.

௩௩ பின்பு அவன் என்னை வடக்கு வாசலில் அழைத்து வந்தான், அந்த அளவீன்படி அதின் வாசலை அளந்தான்.—அதைச் சுற்றி அறைகளும், தூண்களும், மண்டபங்களும், பலகணிகளிருந்தன: அதின் நீளம் ஐம்பதுமுழம், அதின் அகலம் இருபத்தைந்துமுழம்.—அதின் தூண்கள் வெளிப்பிராகாரத்திற்கு நேரே இருந்தன; இப்புறத்திலும் அப்புறத்திலும் அதின் தூண்களின்மேல் தாலவிருட்சவீசித்திரங்களிருந்தன: அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகளிருந்தன.—அதின் அறைகளும் அதின் கதவுகளும் வாசல்களின் தூண்களருகிலிருந்தன, அங்கே தகனபலிகளைக் கழுவுவார்கள்.

௩௪ தகனபலிகளையும், பிராயச்சித்தபலிகளையும், குற்றநிலிவித்திப்பலிகளையுஞ்சேகிக்கிறதற்கு வாசலின் மண்டபத்தின் இப்புறத்தில் இரண்டுபீடங்களும், அப்புறத்தில் இரண்டுபீடங்களுமிருந்தன.—வாசலின் வடதிசையில் பிரவேசஸ்தானத்தின் பதிகளருகே வெளிப்புறத்தில் இரண்டுபீடங்களிருந்தன; வாசலின் மண்டபத்திலே மற்றப்புறத்திலும் இரண்டுபீடங்களிருந்தன.—சக வாசலின்ருகே இப்புறத்தில் நாலுபீடங்களும், அப்புறத்தில் நாலுபீடங்களருமாக எட்டுப்பீடங்களிருந்தன; அவைகளின்மேல் பலிகளை வெட்டுவார்கள்.—தகனபலிக்குரிய அந்த நாலுபீடங்கள் ஒன்றரைமுழநீளமும், ஒன்றரைமுழ அகலமும், ஒருமுழ உயரமுள்ள பொளிந்தகற்களால் செய்யப்பட்டன: அவைகளின்மேல் தகனபலிகளையும், மற்றப்பலிகளையும் வெட்டுகிற ஆயுதங்களை வைப்பார்கள்.—நாலுவரற்கடையான முனைகள் உள்ளே சுற்றிலுங்கடாவப்பட்டன: பீடங்க

ளின்மேல் மாமிசறைவேத்தியம் வைக்கப்படும். உள்வாசலுக்கு வெளியே வடக்கு வாசலின் சசருகே, உட்பிராகாரத்தில் பாடகருடைய அறைகளிருந்தன; அவையெல்லாம் தெற்குநோக்கமாயிருந்தன: கிழக்கு வாசலின்ருகே வடக்கு நோக்கி ஒரு அறையிருந்தது.—பின்பு அவன் என்னுடனே, தெற்குநோக்கிய இந்த அறை ஆலயத்தின் காவலைக்காக்கும் ஆசாரியர்களுடையது.—வடக்குநோக்கிய அறை வேதிகையைக்காக்கும் சச ஆசாரியர்களுடையது: இவர்கள் லேலிவயிசத்தாருக்குள் யேகோவாவுக்கு ஆராதனை செய்வதற்காகச் சேருகிற சாதோக்கின் புத்திரரென்றான்.—பின்பு அவன் தூறுமுழநீளமும் தூறுமுழ சள அகலமுமாகச் சதுரமான பிராகாரத்தையும், ஆலயத்திற்கு முன்பாக இருக்கிற வேதிகையையும் அளந்தான்.

பின்பு அவன் என்னை ஆலயத்தின் மண்டபத்தினிடத்தில் அழைத்து வந்து அதின் தூண்களை அளந்தான், இப்புறத்தில் ஐந்துமுழம், அப்புறத்தில் ஐந்துமுழம்: வாசலின் அகலம் இப்புறத்தில் மூன்றுமுழம், அப்புறத்தில் மூன்றுமுழம்.—மண்டபத்தின் நீளம் இருபதுமுழம், அதின் அகலம் பதினொருமுழம்; அதில் ஏறுகிறதற்குப் பதிகளிருந்தன: அவைகளுக்குத் தூண்களிருந்தன, அந்தத் தூண்களின் சமீபத்தில் இப்புறத்தில் ஒரு தூணும், அப்புறத்தில் ஒரு தூணும் இருந்தன.

சக. அதிகாரம்.

ஆலயத்தினளவு அறைகள் அலங்காரமுதலியவற்றைக் குறித்தல்.

பின்பு அவன் என்னை ஆலயத்தில் அழைத்து வந்து, ஆவாசத்தின் அளவீன்படி தூணின் இப்புறத்தில் ஆறுமுழ அகலமும், அப்புறத்தில் ஆறுமுழ அகலமுமாக அளந்தான்.—பிரவேசஸ்தானத்தின் அகலம்பத்துமுழம்; வாசலைச் சேர்ந்த ஒருபக்கம் ஐந்துமுழம், மற்றப்பக்கம் ஐந்துமுழம்: அதின் நீளத்தை நூற்றதுமுழமும் அதின் அகலத்தை இருபதுமுழமுமாக அளந்தான்.—பின்பு அவன் உள்ளே போய், பிரவேசஸ்தானத்தின் தூண்களை இரண்டுமுழமாகவும், வாசலை ஆறுமுழமாகவும், வாசலின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தான்.—பின்பு அவன் தேவாலயத்துக்கு முன்பாக அதின் நீளத்தை இருபதுமுழமும் அதின் அகலத்தை இருபதுமுழமுமாக அளந்து, என்னை நோக்கி, இதுமாகாபரிசுத்தஸ்தானமென்றான்.—பின்பு அவன் ஆலயத்தின் சுவரை ஆறுமுழமாகவும், ஆலயத்தைச் சுற்றியிருந்த அறையின் வரிசையின் அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தான்.—பக்கவறைகள் ஒன்றின்மேலொன்று மூன்று வரிசைகளாயிருந்தன, ஒவ்வொருவரிசையில் முப்பது அறை; அவைகள் பிடிக்கப்படும்படி ஆலயத்தின் சுவரில் வரிசையினியித்தம் சுற்றிலும் இடம்விட்டிருந்தது, ஆனாலும் அவைகள் ஆலயத்தின் சுவருக்குள்

(௩௩) லேலி.ச.௨.௩. லேலி.எ.க. (சச) க.நானா.ச.௩.௩. (ச௩) லேலி.அ.௩.௩. எண்.ய.அ.௩. க.நானா.௩.௨.௩. ௨.நானா.ய.௩.௩. ச.வ.நா.ச.க. (சச) எண்.ய.அ.௩. க.இரா.௨.௩.௩. (ச௩) க.இரா.ச.௩.௩. க.இரா.எ.௨.௩.—(சக. அதி.ச.) க.இரா.ச.௨.௩. ௨.நானா.௩.௩. (ச) க.இரா.ச.௩.௩.

எ னே கட்டப்படவில்லை.—உயர உயர்ச்சுற்றிலும் வரிசைகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது: ஆலயத்துக்குச் சுற்றுப்புறத்தில் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச்சுற்றி அகலம்வரவர அதிகமாயிருந்தது: இவ்வதமாய்க்கீழ்நிலையிலிருந்தாநிலைவழியாய்மேலேஏறும் வழியிருந்தது.—நான்சுற்றிலும் ஆலயத்தின்உயரத்தைக்கண்டேன்: வரிசைகளின் அறைகளுக்கு அத்திபாரம் ஆறுபெரியமுழங்கொண்ட ஒருமுழக்கோவின் ஆறுமுள்ளது.—**க** அறையின்வரிசைக்கு வெளிச்சுவரின் அகலம் ஐந்துமுழம்: விட்டிருந்தஇடம் ஆலயத்தின்பக்கத்திலுள்ள அறைவரிசையின் இடமாயிருந்தது.—**ஃ** ஆலயத்தைச்சுற்றி அறைகளுக்கு இடையில் இருபதுமுழ அகலவீதி விட்டிருந்தது.—வரிசையின்வாசல் வெறுமையாய்விட்ட இடத்தின் எதிர்ப்புறத்திலிருந்தது, ஒருவாசல் வடப்புறத்திலும், ஒருவாசல் தென்புறத்திலுமிருந்தன: வெறுமையாய்விட்ட இடத்தின் அகலஞ்சுற்றிலும் ஐந்துமதுமுழங்கொண்டது.—மேற்றிசையில் வெறுமையாகவிட்ட இடத்தின் முன்பாக வுள்ள மாளிகையின் அகலம் எழுபதுமுழம்; மாளிகையின் சுவரின் அகலஞ்சுற்றிலும் ஐந்துமுழம், அதின் **ஃ** நீளம்தொண்ணூறுமுழம்.—இவ்வதமாய் அவன் ஆலயத்தின் நீளம் நூறுமுழமாக அளந்தான்; வெறுமையாகவிட்ட இடமும், மாளிகையும்; அவைகளின்சுவர்களோடே நூறுமுழநீளமாயிருந்தன.—**ஃ** கிழக்குத்திசையின் ஆலயத்தின்முற்புறமும், புறம்பானஸ்தானத்தின் அகலமும் நூறுமுழம்.—புறம்பானஸ்தானத்தின் பின்னாக அதற்கெதிரேயிருந்த மாளிகையின் நீளத்தையும், இப்புறத்திலும் அப்புறத்திலும் அதற்கிருந்த மேல்தளங்களையும் அளந்தான், அந்தரங்க ஆலயமும் பிராகாரத்தின் மண்டபங்களும் உட்பட அறுநூறுமுழம்.—வாசற்படிகளும், சிறுபலகணிகளும், மூன்றுபக்கங்களிற்குச்சுற்றிலும், நிலந்தொட்டுப் பலகணிகள்வரைக்கும் வாசலிற்கெதிரான மேல்தளங்களில் பலகை அடித்திருந்தது, பலகணிகள் மூடப்பட்டன.—மேல்வாசல் தொட்டு விட்டின் உட்புறமும், வெளிப்புறமும், சுற்றிலுஞ்சுவரின் உட்புறமும், வெளிப்புறமும் எல்லாம் அளவிட்டிருந்தன.—கெருபிகளும் தாலவிருட்ச விசித்திரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன, இரண்டுகெருபிகளுக்கிடையில் ஒரு தாலவிருட்சமிருந்தது; ஒவ்வொரு கெருபிக்கும் இவ்வகை விரண்டு முகங்களிருந்தன.—தாலவிருட்சத்தின் ஒருபுறத்தில் மணுஷனுடையமுகமும், மற்றத்தாலவிருட்சத்தின் மற்றப்புறத்தில் இளஞ்சிவக்கடையின்முகமுமிருந்தன.—நிலந்தொடங்கி வாசலின்மேற்புறம்வரைக்கும் ஆலயத்தின்சுவரில்கெருபிகளுந்தாலவிருட்சவிசித்திரங்களுமிருந்தன.—ஆலயத்தின்வாசலின் நிலைகள் சதுரமாயிருந்தன; பரிசுத்தஸ்தானத்தின்முன்பாகச்சு

லமுஞ்சமான்சாயலுள்ளவைகளாயிருந்தன.—மாவேதிகையினுயரம்மூன்றுமுழம், நீளம்இரண்டெழுழம்; அதின்கோடிகளும், நெடும்புறமும், சுவரும், மரத்தினுற் செய்யப்பட்டன: அவன் என்னேநோக்கி, இது யெகோவாவின் சந்நிதானத்திலுள்ள பீடமென்றான்.—தேவாலயத்துக்கும் பரிசுத்தஸ்தானத்துக்கும் இரண்டுகதவுகளிருந்தன.—கதவுகளுக்கு மடக்காகிய இரட்டைச்சிறகுகளிருந்தன; ஒருகதவுக்கு இரண்டு சிறகும் மற்றக் கதவுக்கு இரண்டு சிறகுமிருந்தன.—சுவர்களிலே சித்திரிக்கப்பட்டுபோடவில், தேவாலயத்தின்கதவுகளில்கெருபிகளுந்தாலவிருட்சங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தன; வெளியேமண்டபத்தின்முன்பாக உத்திரங்களிருந்தன.—மண்டபத்தின்பக்கங்களில் இப்புறத்திலும், அப்புறத்திலும், ஆலயத்தின்பக்கத்திலுள்ள அறைவரிசைகளிலுமுள்ள உத்திரங்களில்கிறுபலகணிகளும், தாலவிருட்சங்களுமிருந்தன.

௪௨. அதிகாரம்.

க. ஆசாரியன் அறைகளைக் குறித்தல்: **ஃ** அவைகளில் நடக்குந்தொழில் இன்னதென்று தெரிவித்தல்: **ஃ** வெளிப்பிராகாரத்தினவையிச்சயித்தல்.

பின்பு அவன் என்னை வடதிசையின்வழியாய் வெளிப்பிராகாரத்தில் வரப்பண்ணினான்: வடதிசையில், புறம்பான வெளியின் முன்பாகவும் மாளிகையின் முன்பாகவுமிருக்கும் அறையிலேகொண்டவந்தான்.—நூறுமுழ நீளத்துக்குமுன்னாக வடக்குவாசலிருந்தது, அகலம் ஐம்பதுமுழம்.—உட்பிராகாரத்திலிருந்த இருபதுமுழத்துக் கெதிராகவும், வெளிப்பிராகாரத்திலிருந்த தளவரிசைக்கெதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள் கடைகாவணங்களிருந்தன.—உட்புறத்தில் அறைகளுக்குமுன்பத்துமுழ அகலமானவழியும், ஒருமுழ அகலப்பாதையுமிருந்தன; அவைகளின் வாசல்கள் வடதிசையிலிருந்தன.—அடியிலும் இடையிலுமுள்ளவரிசையின் அறைகளின்சுவர்திகை உயரமாயிருந்தபடியால்மேல் அறைகளின் அகலங்குறைவாயிருந்தது.—அவைகள் மூன்று நிலைகளாயிருந்தன, ஆறையும் பிராகாரங்களுக்குத்தான்களிருந்ததுபோல அவைகளுக்குத் தான்களில்லை: ஆதலால் அந்த அறைகள் நிலத்தினின்று அடியறைகளிலும், இடையறைகளிலும் அகலங்குறைவாயிருந்தன.—புறம்பே அறைகளுக்கெதிரே வெளிப்பிராகாரத்துக்கு நேரே அறைகளுக்குமுன்னிருந்த சுவரின் நீளம் ஐம்பதுமுழம்.—வெளிப்பிராகாரத்திலுள்ள அறைகளின் நீளம் ஐம்பதுமுழம்: தேவாலயத்துக்குமுன்னே நூறுமுழமிருந்தது.—வெளிப்பிராகாரத்தினின்றே ஒருவன் பிரவேசிக்கும்வழியிலுந்த அறைகளின் கீழே கிழக்கிலிருந்தது.—கிழக்க

(எ) க. இரா. சு. அ. (அ) அதி. ச. ஃ. (ஃ) அதி. ச. ஃ. (ஃ) க. இரா. சு. ஃ. (ஃ) அதி. ச. ஃ. (உஉ) யாத். ஃ. க. மல். க. எ. ஃ. யாத். ஃ. (உஃ) க. இரா. சு. ஃ. (உஃ) அதி. ச. ஃ. (௪௨) அதி. ச. (அ) அதி. ச. ஃ. (ஃ) அதி. ச. ஃ.

ருத்திசையின் பிரகாரச்சுவரின் அகலத்திலேபு
றம்பானவெளிக்கும் மாளிகைக்குமுன்னகை அ
யக கைக ளி ரு ந் தன.—அவைகளுக்கு முன்னு
வழி வடதிசையிலுள்ள அறைகளின் வழியைப்
போலிருந்தது: அந்தஅறைகளின் நீளமும், அ
கலமும், வெளிப்படும்வழியும், சாயலுமாகிய எல்
லாம் அந்தஅறைகளின் கதவுகள் முதலியவைகளை
யெப்போலிருந்தன.—தென்றிசையான அறைகளின்
வாசல்கள் அப்படியேயிருந்தன; கிழக்குத்திசை
யில் பிரவேசிக்குமிடத்தில் அந்தச்சுவருக்கெதி
ரானவழியின் முகப்பில் ஒருவாசலிருந்தது.

யக பின்பு அவன் என்னேநோக்கி, புறம்பானவெ
ளியின்முன்பாக வடக்கிலுந் தெற்கிலு மு ள் ள
அறைகள் பரிசுத்தமுள்ள அறைகள்: அங்கே யெ
கோவாவினி ட த்தி ல் சேரும் ஆசாரியர் மகா
பரிசுத்தமுள்ள பொருள்களைப் புகிப்பார்கள்:
அங்கே அவர்கள் அகிகபரிசுத்தமுள்ள பொருள்
களையும், போசனபலியையும், பிராயச்சித்தபலி
யையும், சூற்றிவிர்ந்திப்பலியையும் வைப்பார்
கள்; அந்தஸ்தானம்பரிசுத்தமுள்ளது.—ஆசாரியர்
அதில் பிரவேசிக்குஞ் சமயத்தில் அவர்கள் பரி
சுத்த ஸ்தானத்தினின்று வெளிப்பிரகாரத்
தில் போகார்கள், அவர்கள் ஆராதனை செய்யும்
படி தரிக்குந் தங்கள் வஸ்திரங்களை அந்தஸ்தா
னத்தில்வைப்பார்கள்; அவைகள் பரிசுத்தமுள்ள
வைகள்; வேறேவஸ்திரங்களைத் தரித்துக்கொண்
டு சனங்களின் பிரகாரத்தில் போவார்களென்
யெருள்.—அவன் உள் வீட்டை அளந்து முடித்த
பின்பு கீழ்த்திசைக்கெதிரானவாசலின்வழியாய்
என்னை வெளியே அழைத்துப்போய், அதைச்
யக சுற்றிலும் அளந்தான்.—அவன், அளவுகோலினால்
கீழ்த்திசையிலுள்ள பக்கத்தை ஐஞ்ஞாறு கோலா
யெகச்சுற்றிலுமளந்தான்.—அளவுகோலினால் வட
பக்கத்தைச்சுற்றிலும் ஐஞ்ஞாறுகோலாக அளந்
யெதான்.—அளவுகோலினால் தென்பக்கம் ஐஞ்ஞா
று கோலாக அளந்தான்.

யக அவன் மேற்குத்திசைக்குத் திரும்பி, அளவு
யெகோலால் ஐஞ்ஞாறுகோலாக அளந்தான்.—நாலு
பக்கங்களிலும் அதை அளந்தான்: பரிசுத்தமுஞ்
சாதாரணமுமான ஸ்தானங்களைப் பிரிவுபடுத்து
கிறதற்கு ஐஞ்ஞாறு கோல் நீளமும் ஐஞ்ஞாறு
கோல் அகலமுமான இடத்தைச் சுற்றி ஒரு
மதிவிலுந்தது.

சக. அதிகாரம்.

க. தேவன் தமது மகிமையைப் பிரகாசிப்பித்
தல்: எ. இலரவேலரின் பாவத்தைக்காட்டல்:
ய. மனஸ்தாபப்படவும், கட்டளையைக்காத்து
நடக்கவுமுபதேசித்தல்: யக. வேதிகையைளந்
தல்: யெ. வேதிகையின் விதியைக்காட்டல்.

பின்பு அவன் கிழக்குநோக்கிய வாசலாகியவாச

லுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனான்.—
இலரவேலரின் தேவனுடைய மகிமை கீழ்த்
திசையின்வழியாய்ப் பிரவேசிச்சுக்கண்டேன்:
அவருடையசத்தம் மிகுதியானசலத்தின் சத்தம்
போலிருந்தது: அவருடைய மகிமையினாலே
பூமிபிரகாசித்தது.—நான்கண்ட இந்தத்தரிசனம்,
நகரத்தை நாசப்படுத்த வந்தபொழுது நான்கண்
ட தரிசனம்போலிருந்தது: இந்தத் தரிசனங்
கள் கோபார்நதியோரத்தில் நான்கண்ட தரிசனத்
தைப்போலிருந்தன; நான் முகங்குப்புறவி
முந்தேன்: யெகோவாவின் மகிமைகீழ்த்தி
சைக்கெதிரான வாசலவழியாய் வீட்டிற்குப்பிரவே
சித்தது.—பின்பு ஆவின்னை எடுத்தே உட்பிரா
சாரத்தில் கொண்டுபோய்விட்டது.—பாருங்கள்,
யெகோவாவின் மகிமையினால் ஆலயம் நி
றைந்தது.—ஆலயத்தினின்று என்னோடேபேசி
னதைக்கேட்டேன்; அந்தமனுஷன் என் அருகே
நின்றான்.

அவர் என்னேநோக்கி, மனுபுத்திரனே, நான்
இலரவேல்சந்ததியாருக்குள்ளே சதகாலமும்
வாசம்பண்ணும் என்சின்காசனமும், என்பாதபீ
டமுமான ஸ்தானத்தையும், என்பரிசுத்தநாமத்
தையும், இலரவேல்வமிசுத்தாரும் அவர்களுடைய
யிராசாக்களுந்தங்கள் உயர்ந்தஸ்தானங்களில்
தங்களுடைய பசாரங்களினாலும், தங்கள் இரா
சாக்களின் பிரேதங்களினாலும் இனி அசுத்தப்ப
டுத்தமாட்டார்கள்.—அவர்கள் என்வாசற்படிகளி
னருகே தங்களுடையவாசற்படியையும், என்க
தவுநிலைகளினருகே தங்கள் கதவுநிலையையுமிட்
டு, எனக்குந்தங்களுக்கும் இடையில் ஒருசுவரி
ருக்க, தாங்கள்செய்த தங்கள் அரோசியமானவை
களினால் என்பரிசுத்தநாமத்தை அசுத்தப்படுத்தி
னார்கள்: இதினியித்தம் நான் அவர்கள்மேற்கோ
பங்கொண்டு அவர்களை நாசப்படுத்தினேன்.—
இப்பொழுது அவர்கள் என்சமுக்கத்தினின்றுதங்
கள் சோரமார்க்கத்தையும், தங்கள் இராசாக்க
ளின் பிரேதங்களையும் அசுற்றினால் நான்சதாகா
லமும் அவர்கள்மத்தியில் வாசம்பண்ணுவேன்.

மனுபுத்திரனே, இலரவேல்வமிசுத்தார்தங்கள்
அக்கிரமங்களினியித்தம் இலச்சை அடையும்ப
டி, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக்காட்டு:
அவர்கள் இதின் உருவை அளக்கக்கடவர்கள்.—
அவர்கள் தாங்கள்செய்த பாவத்தினியித்தம் இ
யகலச்சை அடைந்தால் ஆலயத்தின் ரூபத்தையும்,
அதின் சாயலையும், போகிறவழிகளையும், வரு
கிறவழிகளையும், அதின் எல்லாச்சாயல்களையும்,
அதின் சகலமுறைமைகளையும், அதின் ரூபங்க
ளெல்லாவற்றையும், அதின் சகல கட்டளைகளையு
ம் அவர்களுக்குக்காட்டு: அவர்கள் அதின்சகல
கட்டளைகளையும் அதின்சகலமுறைமைகளையும்

(யக) லேவி.க.யசு.உசு. லேவி.உக.ய. எண்.யெ.க.ய. (யச) அதி.சச.யக. (உய) அதி.சய.டு. அதி.சடு.உ.—
(சக. அதி. க.) அதி.சச.க. (உ) அதி.யக.உக. வெளி.க.யடு. வெளி.யெ.க. (க) அதி.க.ச.உய. எரே.க.ய. அதி.
சச.உ. (ச) அதி.க.யெ.யச. (டு) க.இரா.அ.ய.யக. (க) அதி.சய.க. (எ) சங்.கக.க. க.நாளா.உய.உ. யாத்.உக.
சடு. சங்.சு.யக. யோவே.க.யெ. யோவா.க.யச. உ.கொரி.க.யசு. லேவி.உக.க.ய. எரே.யசு.அ. (அ) உ.இரா.
யசு.யச. (ய) அதி.சய.ச.

காத்து, அவைகளின்படி செய்யும்பொருட்டு நீ உட அவர்கள்முன்பாக ஏழுது.—இதுவே ஆலயத்தின் கட்டளை; மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமுள்ளதாகும். பார், இதுவே ஆலயத்தின்கட்டளை.

யக முழங்களின்படி அனக்கும்வேதிகையின் அளவுகளாவன: சுற்றளவு ஒருமுழ உயரமும் ஒருமுழ அகலமும், அதினுடைய ஓரத்தின் சுற்றெல்லை ஒரு சாணுமாயிருக்கும்: இது வேதிகையின் மேற்புறம்: ஒரு முழமும் நாலு விரற்கடையுள் யச கொண்டது ஒருமுழமாகும்.—தரையிலிருக்கிற ஆதாரத்தொட்டுக் கீழ்நிலைமட்டம் இரண்டுமுழமும், அகலம் ஒரு முழமும், சிறு நிலைமுதல்பெருநிலைவரைக்கும் நாலுமுழமும், அகலம் ஒரு முழமும் மூன்று மட்டம்.—வேதிகையினுச்சி நாலு யச முழம்; அதின்மேலே நாலுகொம்புகள்.—அந்த வேதிகைபன்னிரண்டு முழ நீளமும் பன்னிரண்டு முழ அகலமுமுள்ளது, நாலுபுறமுஞ்சதுரமாயினது.—அதின் நாலுபக்கங்களிலுமுள்ளசட்டத்தின் நீளம் பதினாறு முழம்; அகலம் பதினாறு முழம், அதைச்சுற்றியிருக்கிற எல்லை அரைமுழமும், அதின் ஆதாரச்சுற்றிலும் ஒரு முழமுமாயிருக்கும்; ஏறும்படிகள் கிழக்குத்திசையிலிருக்குமென்றார்.

யடி பின்னும் அவன் என்னைநோக்கி, மனுபுத்திரனே, ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; அவர்கள் தகனபலியிடுகிறதற்கும், அதின்மேல் இரத்தந் தெளிக்கிறதற்கும், வேதிகையை யுண்டாக்குந்நினத்தில் இவை யகலே வேதிகைக்கேற்றமுறைமைகள்.—எனக்கு ஆராதனைசெய்வதற்கு என்னிடத்திற்சேருகிறசாதோக்கின் வழிசுத்தாராகிய லேவியரென்னும் ஆசாரியர்களுக்குப் பிராயச்சித்தத்தினியித்தம் நீ ஒரு இளைக்கானைகொடுப்பாயாகவேன்ற ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—அதின் இரத்தத்திற்கொஞ்சமெடுத்து அதின் நாலு கொம்புகளிலும், சட்டத்தின் நாலுகோடிகளிலும், சுற்றியிருக்கிற விளிம்பிலுந் தெளிப்பாய்: இப்படி நீ அதைத்துப்புரவாகச் சுத்திகரிப்பாய்.—பின்பு நீ பிராயச்சித்தஞ் செய்யத்தக்ககானையைக்கொண்டுபோக, அதை ஆலயத்தில் அதற்குக்குறிக்கப்பட்ட ஸ்தானத்திலே பரிசுத்தஸ்தானத்திற்குப்புறம்பாக ஒருவந்தகனிக்கவேண்டம்.—இரண்டாந்நினத்தில் பிராயச்சித்தத்துக்காகக் குற்றமற்ற ஒருவென்னாட்டுக்கடாவைப் பலியிடவாய்; அவர்கள் கானையினால் வேதிகையைச் சுத்திகரித்ததுபோலச் சுத்திகரிக்கவேண்டம்.—இவ்விதமாய்ச்சுத்திகரித்து முடித்தபின்பு நீ குற்றமில்லாத ஒரு இனங்கானையையும், குற்றமில்லாத ஒரு ஆட்டுக்கடாவையும் மந்தையினின்

து எடுத்துப் பலியிடவாயாக.—நீ அவைகளை யெ உசகோவாவின் சந்நிதியில் பலியிடவாய், ஆசாரியர் அவைகளின்மேல் உப்புத்தெளித்து, தகனபலியாக யெகோவாவுக்கென்று அவைகளைப் பலியிடவார்கள்.—நீ பிராயச்சித்தத்தினியித்தம் ஏழுநாள்வரைக்கும் நாடோறும் ஒவ்வொருவென்னாட்டுக்கடாவைப் பலியிடவாய்: குற்றமில்லாதவைகளாகிய இனங்கானையையும், மந்தையின் ஆட்டுக்கடாவையும் பலியிடவார்கள்.—அ உவர்கள் ஏழுநாளளவும் வேதிகைக்குப் பிராயச்சித்தஞ்செய்து அதைச்சுத்திகரிப்பார்கள்; அவர்கள் தங்களைப் பிரதிஷ்டைபண்ணுவார்கள்.—அந் உவநான்கன்சென்றபின்பு எட்டாந்நினமுதல் ஆசாரியர்கள் வேதிகையின்மேல் உவ்கன்நியித்தத்தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையுமீடுவார்கள்; அதினால் நான் உவ்களை அங்கிகரிப்பேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்றான்.

சச. அதிகாரம்.

க. இராசா கிழக்குத்திசையிலுள்ள வாசலைச்சுத்தரிக்கப்பெறல்: ச. யெகோவா ஆசாரியர்களைக் கண்டித்தல், முன் ஆராதனைசெய்தலேவியரைத் தேவன் விலக்கிச் சாதோக்கின் சந்தியாரை ஏற்படுத்தல்: டி. ஆசாரியர்களுக்குச் சிலவிதிகளைக் கற்பித்தல்.

பின்பு அவன் என்னைக் கிழக்குக்கெதிரே புறம்பான பரிசுத்தஸ்தானத்தின் வாசல்வழியாய்த்திரும்பும்படிசெய்தான்; அது அடைபட்டிருந்தது.—பின்பு யெகோவா என்னைநோக்கி, இந்தக்கதவுகிறக்கப்பட்டாமல் அடைபட்டிருக்கும், ஒருவனும் இதின்வழியாய்ப் பிரவேசிக்கப்படாது; இரேவேலின் தேவனாகிய யெகோவா இதின் வழியாய்ப் பிரவேசித்தார், ஆதலால் இது அடைபட்டிருக்கவேண்டம்.—இது அதிபதிகையுரியது; யெகோவாவின் சந்நிதியில் போசனம்பண்ணும்படி அதிபதி இதில் உட்காருவான்; அவன் இந்தவாசலின் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, திரும்பு இதின்வழியாய்ப்புறப்படுவானென்றார்.

பின்பு அவன் வடக்குவாசலின்வழியாய் என்னை ஆலயத்துக்கு முன்பாக அழைத்துவந்தபொழுது நான் பார்த்தகையில், யெகோவாவின் ஆலயம் யெகோவாவின் மகிமையினாலே நிறைந்ததென்று கண்ட முகக்குப்புற விழுத்தேன்.—அப்பொழுது யெகோவா என்னை நோக்கி, மனுபுத்திரனே, நான் யெகோவாவின் ஆலயத்தின் சகலவிதிகளையும் சகலமுறைமைகளையுக்குறித்து உனக்குச்சொல்லும் எல்லாவற்றையும் நீ சிந்தித்துக்கொள்; உன் கண்களினூடாக, உன் காதினால் கேள், பரிசுத்த ஆலயத்

(யெ) அதி.சய.உ.(யக) அதி.சய.டு.(யடு) ஏசா.உ.க.க. (யெ) யாத்.உ.ய.உ.ச. (யடி) லேவி.க.டு. (யக) அதி.சச.யடு. யாத்.உ.க.ய.யெ. லேவி.அ.யச.யடு. அதி.சடு.யடி.யக. (உச) யாத்.உ.க.யச. எபி.யக.யக. (உச) லேவி.உ.யக. (உடு) யாத்.உ.க.க.டு.க. லேவி.அ.க.க. (உச) யாத்.உ.க.உ.ச. (உஎ) லேவி.க.க. யோபு.ச.உ.அ. ரோ.ய.உ.க. க.பேதுரு. உ.டு.—(சச) அதி.க. அதி.சக.க. (உ) அதி.சக.க. (க) ஆதி.க.க.டு.ச. க.கொரி.ய.யடி. அதி.சக.உ.அ. (ச) அதி.க.உ.க. அதி.க.உ.அ. (டு) அதி.சய.ச.

திற பிரவேசிப்பதும் அதினின்று புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப்பார்த்து,—
 ௧ நீ, கட்டளைக்கமையாத இஸரவேல் வமிசத்தாரிடத்தில், இஸரவேல் வமிசத்தாரே, நீங்கள்செய்த அரோசியமானகிரியைகளைல்லாம்போதும்.—
 ௨ நீங்கள் என் உணவுப்பொருளாகிய நிணத்தையும், இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தை அசுத்தப்படுத்தும்படி, இருதயத்திலும் மாமிசத்திலும் விருத்தசேதனமில்லாத அந்நிய தேசத்தாரை என் பரிசுத்த ஸ்தானத்தில் கொண்டு வந்தீர்கள், உங்கள் சகல அரோசியமான கிரியைகளினாலும் என் உடன்படிக்கையையிறீனீர்கள்.—
 ௩ நீங்கள் என் பரிசுத்த ஸ்தானத்தின் காவலைக்காமல், என் பரிசுத்த ஸ்தானத்தின் காரியங்காரரை உங்கள்நிமித்தம் ஏற்படுத்தினீர்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறாரென்றான்.
 ௪ இஸரவேலருக்குள்ளிருக்கிற இருதயத்திலும் மாமிசத்திலும் விருத்தசேதனமில்லாத அந்நியரிடமும் எந்த அந்நியனும், என் பரிசுத்தஸ்தானத்திற்கு பிரவேசிக்கக்கூடாதென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—
 ௫ இஸரவேலர்தவறினகாலத்தில் என்னைவிட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டுத் தங்கள் விக்கிரகங்களைப்பின்பற்றிப்போனவர்களாகிய லேவியருந்தங்கள் அக்கிரமத்தைச் சும்பார்கள்.—
 ௬ ஆனாலும் அவர்கள் ஆலயத்தின் வாசல்களைக் காவல்பண்ணி, ஆலயத்திலே பணிவிடைசெய்து, என் பரிசுத்த ஸ்தானத்தின் பரிசாரகராயிருந்து, சனங்களினிமித்தம் தகனபலிகளையும், மற்றப்பலிகளையும் வெட்டி, இவர்களுக்காகப் பணிவிடைசெய்து,
 ௭ இவர்கள் முன்பாக நிற்பார்கள்.—
 ௮ அவர்கள் தங்கள் விக்கிரகங்களுக்குமுன்பாக நின்று சனங்களுக்குக்காட்சேவித்து, இஸரவேல் வமிசத்தாரைப்பாவத்தில் விழப்பண்ணினபடியினால், நான் அவர்களுக்குவிரோதமாய் என் கையை எடுத்தேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்; அவர்கள் தங்கள் பாவத்தின்பலனை அனுபவிப்பார்கள்.—
 ௯ அவர்கள் எனக்கு ஆசாரியத்தொண்டிசெய்வதற்கு என் சமீபத்தில் வரவேண்டாம், மகாபரிசுத்தஸ்தானத்தில் என் பரிசுத்தமுள்ளவஸ்துக்களின்சமீபத்தில் வரவேண்டாம்: அவர்கள் தங்கள் அலமானத்தையும், தாங்கள்செய்த அரோசியமான கிரியைகளையும்
 ௧௦ அனுபவிப்பார்கள்.—
 ௧௧ ஆலயத்தைக்காவல்பண்ணுகிறதற்கும், அதிலுள்ளசகலபணிவிடைகளையுஞ்செய்வதற்கும் நான் அவர்களை ஏற்படுத்துவேன்.
 ௧௨ இஸரவேல்வமிசத்தார் என்னைவிட்டுத் தவறிப்போகையில், என் பரிசுத்தஸ்தானத்தின் கா

வலைக்காக்கிற சாதோக்கின் சந்தியாராகிய வேவியரின் ஆசாரியர்களோ, எனக்காராதசெய்யும்படி என் சமீபத்திற்கேற்றோ, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச்செலுத்துகிறதற்கு என் சந்நியிலிநிற்பார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—
 ௧௩ இவர்கள் என் யசுபரிசுத்தஸ்தானத்திற்குபிரவேசிப்பார்கள், இவர்களே எனக்குச்சேவிக்கும்பொருட்டு என்பீடத்தினிடத்திலவந்து என்காவலைக்காப்பார்கள்.
 ௧௪ உட்பிராகாரத்தின் வாசலில் பிரவேசிக்கும் யெபொமுதுஅவர்கள் சணல்தூல்வஸ்திரங்களைத்தரித்துக்கொள்வார்கள்; அவர்கள்உட்பிராகாரத்தின் வாசலிலும், உள்ளையுள்ஆராதனைசெய்யுஞ்சமயத்தில் ஆட்டெயிர்த்தரிக்கவாகாது.—
 ௧௫ அவர்கள் தலைகயிறிற்சணல்தூற்கூல்வாக்களையும், அவர்கள் இடைகளிற்சணல்தூற்சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; வேர்வையுண்டாகும்படி இடைக்கட்டுக்கட்டலாகாது.—
 ௧௬ அவர்கள், வெளிப்பிராகாரமாகிய யசுபிராகாரத்திலே சனங்களிடத்தில் போகும்பொழுது, தாங்கள் ஆராதனைசெய்யுஞ்சமயத்தில்தரித்தவஸ்திரங்களைக்களைக்களைந்து, அவைகளைப்பரிசுத்தஅறைகளில் வைத்து, வேறேவஸ்திரங்களைஉடுத்துக்கொள்ளக்கடவார்கள்; தங்கள்வஸ்திரங்களினால் சனங்களைப் பரிசுத்தப்படுத்தவாகாது.—
 ௧௭ அவர்கள் தலைமுண்டனம்பண்ணவாகாது, தலைமயிரை நீளமாய்வளரவிடலாகாது; தங்கள்தலைமயிரைக் கத்திரிக்கக்கடவார்கள்.—
 ௧௮ ஆசாரியனெ உகவனும் உட்பிராகாரத்திற்குபிரவேசிக்கும்பொழுது திராட்சரசத்தைக் குடிக்கலாகாது.—
 ௧௯ விதவை உடையாகிலும், தள்ளிவிடப்பட்டவனையாகிலும் அவர்கள் விவாகம்பண்ணாமல், இஸரவேல்வமிசத்தாளாகிய கன்னிகையையாகிலும், ஒருஆசாரியனுடைய மனைவியாயிருந்த விதவையையாகிலும் விவாகம்பண்ணவேண்டும்.—
 ௨௦ அவர்கள் உகன்சனங்களுக்குச் சுத்தவஸ்துவுக்கும் அசுத்தவஸ்துவுக்குமுண்டான வேற்றுமையைப்போதித்து, சுசிக்கும் அசுசிக்குமுண்டானவேற்றுமையை அறியும்படி உணர்ந்தவேண்டும்.—
 ௨௧ வாக்குவாதமுண்டானால் அவர்கள் தீர்க்கும்படி ஏற்படுத்தப்பட்டு, என்கட்டளைப்பிரகாரம் நியாயத்தீர்க்கவேண்டும்: எனக்குரிய உற்சவங்களெல்லாவற்றிலும் என்வதிகளையும் என்கட்டளைகளையும் காத்துக்கொள்க்கடவார்கள்; என் ஓய்வரான்களைப் பரிசுத்தமென்று மதிக்கக்கடவார்கள்.—
 ௨௨ இஃதா, மாதா, புத்திரன், புத்திரி, சகோதரன், விவாகமில்லாத சகோதரியென்னும் இவர்களுடைய பிரேதத்தினால் அவர்கள் அசுசிப்படுவதேயன்றி, தாங்கள் அசுசிப்படு இறந்த வேறொருவரிடத்தில் போகலாகாது.—
 ௨௩ அவன் சுசியான பின் உக

(சு)அதி.உ.௫. அதி.ச.௫.௧. க.பேதுரு.ச.௬.(எ)அதி.ச.௬.அ. அப்.உ.௧.உ.௨.லேவி.உ.௨.௫.லேவி.உ.௧.ச.௧. உபா.யி. யசு. அப்.எ.௫.௧. லேவி.உ.௧.௬.அ.ய.எ.உ.௧. லேவி.௬.யசு (அ)லேவி.உ.௨.உ.௨.(ய)உ.இரா.உ.௧.அ. (ய)க.நா.உ.௧.௧. உ.நா.உ.௧.௬.௬. எண்.யசு.௧. (ய)உ) ஏசா.௧.யசு. மல்.உ.அ. சந்.௬.உ.௧. (ய)எண்.யசு.௧. உ.இரா.உ.௧.௧. (ய)எண்.யசு.௧. க.நா.உ.௧.உ.௧.௬.உ. (ய)௫)க.சா.மு.உ.௧.௫. உபா.யி.அ. (யசு) அதி.ச.௧.உ.௨. (யசு)அதி.ச.உ.யி.ச. லேவி.௧.உ.௧. மத்.உ.௧.யி.யசு. (உய) லேவி.உ.௧.௫. (உ௧) லேவி.யி.யசு. (உ௨) லேவி.உ.௧.எ.யசு.யசு. (உ௧)லேவி. யி.௧.யி. மல்.உ.௧. (உ௧) உபா.யி.எ.அ. உ.நா.உ.௧.யசு.அ. அதி.உ.௨.உ.௧. (உ௫) லேவி.உ.௧.௧. (உ௧) எண்.௧.யி.

2௭ பு அவனுக்கு ஏழுநாள் எண்ணவேண்டும்.—அவன் பரிசுத்தஸ்தானத்தில் ஆராதனைசெய்யும்படிக்குப் பரிசுத்தஸ்தானத்தின் உள்ளான பிராகாரத்தில் பிரவேசிக்குந் தினத்தில், தனக்காக ஒரு பிராயச்சித்தஞ் செய்யவேண்டுமென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—
 ௨௮ இது அவர்களுக்குரிய சுதந்தரம்: அவர்களுக்குரிய சுதந்தரம் நானே: இஸரவேலில் அவர்களுக்கு எந்தக்காணி ஆட்சியையாவது நீங்கள் கொடுக்கலாகாது: நானே அவர்களுக்குரிய காணி
 ௨௯ ஆட்சி.—அவர்கள், நைவேத்தியங்களையும், பிராயச்சித்த பலிகளையும், குற்றறிவிர்த்திப் பலிகளையும் புகிப்பார்கள்; இஸரவேலிலே நிவேதிக்கப்பட்டு சகல பொருள்களும் அவர்களுக்குரியன.—
 ௩0 சகலவித முதற்கணிகளிலும் பிரதானமும், நீங்கள் உயர்த்திப்படைக்குஞ் சகலவித பொருள்களிலும் உயர்த்திப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் ஆசாரியர்களுக்குரியன: உன்வீட்டுல் ஆசீர்வாதத்தைத் தங்கப்பண்ணும்பொருட்டு உங்கள் பிசைந்தமாவின் பிரதானத்தை ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.—பறவைகளிலும் மிருகங்களிலுந் தானூயிறந்ததையும், பீறுண்டதையும் ஆசாரியர் புகிக்கலாகாது.

சுரு. அதிகாரம்.

க. பரிசுத்த ஆலயத்தினிமித்தம் தேசத்தைப்பங்கிடல்: க. இராசாவுக்குஞ் சனங்களுக்கும் விதிக்களையும் பிரமாணங்களையும் கொடுத்தல்.
 நீங்கள் சுதந்தரிக்கும்படி சீட்டுப்போட்டுத் தேசத்தைப் பங்கிடுங்காலத்தில், தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான ஒரு பரிசுத்தபங்கையெகோவாவுக்கு ஒப்பிக்கவேண்டும். இது தன் சுற்றெல்லையெங்கும் பரிசுத்தமாயிருக்கும்.—இதில் பரிசுத்தஸ்தானத்திற்கென்று ஐஞ்ஞாறுகோல் நீளமும், ஐஞ்ஞாறுகோல் அகலமுமாக ஒருபங்கு சதுரமாயிருக்கவேண்டும்; அதன்புறத்தில் சுற்றிலும் ஐம்பதுமூழும் வெளிவிடவேண்டும்.—இந்த அளவுபட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும், பதினாயிரங்கோல் அகலத்தையும்ளப்பாய்: அதில் மிகவும்பரிசுத்தமான பரிசுத்தஸ்தானமிருக்கவேண்டும்.—தேசத்தின் பரிசுத்த பங்காகிய இது, யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய அவரிடத்தில் சேருகிறவர்களும், பரிசுத்தஸ்தானத்தில் ஆராதனைசெய்கிறவர்களுமாகிய ஆசாரியர்களுக்குரியது: அவர்களுடைய வீடுகளுக்காகவும், பரிசுத்தஸ்தானத்துக்காகவும் ஒரு பரிசுத்த இடமிருக்கவேண்டும்.—
 ௩ இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரம் அகலமுமான ஒரு பங்கு ஆலயத்தின் பணிவிடைசெய்யும் லேவியருக்கிருக்கும், அது அவர்க

ளுடைய காணி ஆட்சி, அதில் இருபது அறைகளிருக்கும்.
 நீங்கள் ஒப்பித்த பரிசுத்த பங்குக்கு முன்பாக ஐயாயிரங்கோல் அகலத்தையும், இருபத்தையாயிரம் நீளத்தையும் நகரத்தின்பங்காக ஏற்படுத்துவீர்கள்: அது இஸரவேல்வமிசுத்தார் யவருக்குமுரியதாகும்.
 ஒப்பிக்கப்பட்ட பரிசுத்த பங்குக்கு இந்தப் புறத்திலும், அந்தப்புறத்திலும் மேற்கிலே மேற்குப்புறமாகவும், கிழக்கிலே கிழக்குப்புறமாகவும் ஒப்பிக்கப்பட்ட பரிசுத்த பங்குக்கும் நகரத்திற்குமுரிய பங்கின் சமீபத்தில் அதிபதிக்காக ஒரு பங்கிருக்கவேண்டும்: அதின் நீளம் மேற்கெல்லேமுதல் கிழக்கெல்லேவரைக்கும் மற்றப்பங்குக்கெதிரே இருக்கவேண்டும்.—தேசத்தில் இஸரவேலருக்குள் அவன் சுதந்தரமிருக்கும்: என் அதிபதிகள் என் சனங்களை இனி உபத்திரவப்படுத்தமாட்டார்கள்; இஸரவேல்வமிசுத்தாருக்கு அவர்களுடைய கோத்திரங்களின்படி அவர்களுடைய தேசத்தைக்கொடுப்பார்கள்.
 இஸரவேலின் அதிபதிகளே, நீங்கள்செய்தது போதுமென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்: நீங்கள் உபத்திரவத்தையும், அநியாயத்தையுந் தள்ளி, நியாயத்தையும் நீதியையுஞ்செய்யுங்கள், உபத்திரவங்களே என் சனங்களினின்று அகற்றிவிடுங்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—செவ்வையான தராசும், செவ்வையான ஏபாவும், செவ்வையான பாத்தும் உங்களிடத்திலிருக்கவேண்டும்.—ஏபாவும் பாத்தும் ஒரே அளவு, பாத்தும் மிகரில் பத்திலொருபங்கு, ஏபா ஒமரில் பத்திலொருபங்கு: இரண்டும் ஒமரின்படி அளக்கப்படும்.—வேக்கல் இருபதுகோரா: இருபதுவேக்கலும், 1௨ இருபத்தைந்துவேக்கலும், பதினைந்து வேக்கலும் ஒரு மானேயாகும்.—ஒரு ஒமர் கோதுமை மிகரில் ஒரு ஏபாவின் ஆறிலொருபங்கும், ஒரு ஒமர் வாற்கோதுமையில் ஏபாவில் ஆறிலொருபங்கும் நீங்கள் நிவேதிக்கவேண்டிய நைவேத்தியம்.—எண்ணெயின் நியமமாவது, கோருக்குள் யசபாத்தின் பத்திலொருபங்கு கொடுப்பீர்கள், பத்துப்பாத்தொருகோராகும்.—நீங்கள் அவர்களிடமித்தம் பாவறிவிர்த்திசெய்கிறதற்கு நைவேத்தியத்தையும், தகனபலியையும், ஸ்தோத்திரபலிகளையும் இடம்படி இஸரவேலின் செழுமையான மேய்ச்சலில் இருநூறு ஆடுகளில் ஒரு ஆட்டைச் செலுத்தவேண்டுமென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—தேசத்தில் சகலசனம் மிகளும் இந்தக்காணிக்கையை இஸரவேலின் அதிபதிக்காகக்கொடுப்பார்கள்.—உற்சவங்கள், அமா மெ

(௨௭) லேவி.ச.க. (௨௮) எண்.ய.௮.௨.௦. உபா.ய.க. யோச.ய.க.ய.ச.க.க. (௨௯) லேவி.ச.ய.௮.௨.௮. லேவி.௨.௭.௨.௧. ௨.௮. (௩0) யாத்.ய.க.௨. எண்.க.ய.க. எண்.ய.௩.௨.௦. நிசி.ய.க.௭. நீதி.க.க.ய. மல்.க.ய. (௩௧) யாத்.௨.௨.௧.௧. லேவி. ௨.௨.௮.—(சுரு. அதி. ௨.) அதி.ச.௨.௨.௦. (௩) அதி.ச.௮.ய. (௪) அதி.ச.௮.ய.க. அதி.ச.௮.ய.௭. (௫) அதி.ச.௮.ய.௩. (௬) அதி.ச.௮.ய.௩. (௭) அதி.ச.௮.௨.௧. (௮) எரே.௨.௨.ய.௭. அதி.௨.௨.௨.௭. (௯) அதி.ச.௮.௧. எரே.௨.௨.௧. (10) லேவி.ய.க.௧.௩.௧.க. நீதி.ய.க.௧. (11) யாத்.க.ய.ய.க. லேவி.௨.௭.௨.௩. எண்.க.ச.௭. (12) லேவி.க.ச.

வாசிகள், ஓய்வுநாள்கள் முதலிய இஸரவேல்வமி சத்தாரின் சகல உற்சவங்களிலுந் தகனபலிகளையும், போசனபலிகளையும், பாணபலிகளையும் அதிபதி கொடுப்பதே கடமை: அவன் இஸரவேல்வமி சத்தாரின் பாவமன்னிப்புக்காகப் பிராயச்சித்தபலியையும், ரைவேத்தியத்தையும், தகனபலியையும், ஸ்தோத்திரபலியையுமிடவேண்டும்.—

51 முதலாம் மாதம் முதலாந்தினத்திலே நீ குற்றமில்லாத ஒரு இளங்காளையைக் கொண்டுவந்து, பரிசுத்தல்தானத்தைச் சுத்திகரிப்பாயாகவென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.—ஆசாரியன் பிராயச்சித்தஞ்செய்வதற்கான பலியின் இரத்தத்தில் கொஞ்சமெடுத்து, ஆலயத்தின் வாசல் நிலங்களிலும், வேதிகையினுடைய சட்டத்தின் நாலுகோடிகளிலும், உட்பிராகாரத்தின் வாசல் நிலங்களிலுந் தெளிக்கக்கடவென்.—ஏழாந்தினத்திலும் பிழைசெய்தவனிமித்தமும், பேதையினிமித்தமும் அப்படிச் செய்வாய்: இவ்வதமாய் ஆலயத்தைச் சுத்திகரிப்பாயாக.—முதலாம் மாதம் பதினொன்றினத்திலே புனிப்பில்லாத அப்பங்கள் புசிக்கப்படும் ஏழுநாளின் உற்சவமாகிய பஷ்டாஇருக்கவேண்டும்.—

உ2 அந்நாளில் அதிபதி தன்னிமித்தமும், தேசத்துச் சகல சனங்கள் நிமித்தமும் பிராயச்சித்தஞ்செய்வதற்கு ஒரு காளையைச் செலுத்துவான்.—அந்த ஏழுநாள் உற்சவத்தில் அவன் அந்த ஏழுநாளும் யெகோவாவுக்குத் தகனபலியாகப்பழுத்த ஏழுகாளையையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், பிராயச்சித்தஞ்செய்வதற்கு நாடோறும் ஒவ்வொரு வெள்ளாட்டுக்கடாவையுஞ் செலுத்துவான்.—

உ3 ஒவ்வொரு காளையுடன் ஒவ்வொரு ஏபாவும், ஒவ்வொரு ஆட்டுக்கடாவுடன் ஒவ்வொரு ஏபாவாகப் போசனரைவேத்தியத்தையும், ஒவ்வொரு ஏபாவுடனே ஒவ்வொரு கின் எண்ணெயையையுஞ் செலுத்துவான்.—ஏழாம் மாதம் பதினாந்திரினத்தில் உற்சவசமயத்தில் பிராயச்சித்தபலிக்கும், தகனபலிக்கும், போசனபலிக்கும் எண்ணெய்க்குமேற்க ஏழுநாள்வரைக்கும் அந்தப்பிரகாரமாகச் செலுத்துவான்.

சுசு. அதிகாரம்.

க. இராசாவுஞ்சனங்களும் ஆராதனை செய்யும் விதிகளைக்கற்பித்தல்: க. ஆலயத்தில் பிரவேசிப்பதும் புறப்படுவதுமாகிய விசேஷத்தையும் பவிதானம் முதலியவற்றையுந் குறித்தல்: டிசு. இராசபுத்திரனுடைய சுதந்தரத்தைக் குறித்தல்: டிசு. பாகமுதலியகிரியைகளைக் குறித்தல்.

ஆண்டவராகிய யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார், கிழக்குநோக்கியிருக்கிற உட்பிராகாரத்தின் வாசல் வேலை செய்யும் ஆறுநாளிலும் அடைபட்டிருக்கும்; ஓய்வுநாளிலே திறக்கப்படும், அமாவாசியிலுந் திறக்கப்படும்.—அதி

பதி வாசலின் வெளிமண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, வாசல்நிலக்குச் சமீபத்தில் நிற்பான், ஆசாரியர்கள் அவனுடைய தகனபலியையும் அவனுடைய ஸ்தோத்திர பலிகளையுமிட அவன் வாசற்படியில் ஆராதனை செய்வான்: அதன்பின் பு அவன் புறப்படுவான்; வாசலோ, சாயங்காலபரியந்தம் அடைபடாதிருக்கும்.—ஓய்வுநாள்களிலும், அமாவாசிகளிலும் தேசத்துச்சனங்கள் அந்தவாசலின் பிரவேசஸ்தானத்திலே யெகோவாவின் சந்நிதியில் வணங்குவார்கள்.—அதிபதி ஓய்வுநாளில் யெகோவாவுக்கிடந்தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்கூட்டிகளும், பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமாகும்.—ஆட்டுக்கடாவோடே ஒரு ஏபாரைவேத்தியத்தையும், ஆட்டுக்கூட்டிகளோடே தனது திராணிக்குத்தக்கதாக ஒவ்வொரு ஏபாரைவேத்தியத்துடனே ஒவ்வொரு கின் எண்ணெயையுங் கொடுப்பான்.—அமாவாசியில் பழுதற்ற ஒரு இளங்காளையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்கூட்டிகளும், ஒரு ஆட்டுக்கடாவு மிருக்கவேண்டும்.—ரைவேத்தியமாக அந்தக் காளையோடே ஒரு ஏபாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு ஏபாவையுஞ் செலுத்தவேண்டும், ஆட்டுக்கூட்டிகளோடே தன்னாலியன்றளவு எதையாகிலும் இடுவான், ஒவ்வொரு ஏபாரைவேத்தியத்தோடு ஒவ்வொரு கின் எண்ணெயையுமிடுவான்.—அதிபதி பிரவேசிக்கும்பொழுது வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசிப்பான், அந்த வழியாய்ப்புறப்படுவான்.

உற்சவசமயங்களில் தேசத்துச்சனங்கள் யெகோவாவின் சந்நிதியில் வரும்பொழுது, ஆராதனை செய்கிறதற்கு வடக்குவாசலின் வழியாய்ப் பிரவேசிக்கிறவன் தெற்குவாசலின் வழியாய்ப்புறப்படுவான்; தெற்குவாசலின் வழியாய்ப் பிரவேசிக்கிறவன் வடக்குவாசலின் வழியாய்ப்புறப்படுவான்: வந்த வாசலின் வழியாய்ப்புறப்படுவானாகாது, அதற்கெதிரான வழியாய்ப்புறப்படுவான்.—அவர்கள் பிரவேசிக்கும்பொழுது அதிபதி அவர்களுக்குள்ளிருந்து பிரவேசிப்பான், அவர்கள் புறப்படும்பொழுது அவனும் புறப்படுவான்.—விருந்துகளிலும், உற்சவங்களிலும் ஒவ்வொரு காளையோடே ரைவேத்தியமாக ஒவ்வொரு ஏபாவையும், ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ரைவேத்தியமாக ஒவ்வொரு ஏபாவையும், ஆட்டுக்கூட்டிகளோடே அவனவன்திராணிக்குத்தக்கதாய் எதையாகிலும், ஒவ்வொரு ஏபாரைவேத்தியத்துடனே ஒவ்வொரு கின் எண்ணெயையுமிடுவான்.—அதிபதி யெகோவாவுக்குச் சய உ2 இச்சையின்படி தகனபலியையாகிலும், ஸ்தோத்திர பலியையாகிலும் இடும்பொழுது அவன் நிமித்தங்கிழக்குநோக்கியிருக்கிற வாசலைத்திறக்க

(51) லேவி. டிசு. டிசு. (52) அதி. சுக. உ2. (உ3) லேவி. ச. உ2. (உ4) யாத். உ2. 51. (உ5) லேவி. ச. டிசு. (உ6) லேவி. உக. 4. எண். உ2. 51. (உ7) அதி. சுக. 19. (உ8) லேவி. உக. 13. எண். உக. 5. உபா. டிசு. 5. (சுக. அதி. உ.) அதி. சுக. 19 (ச) அதி. சுக. 19. (டி) அதி. சுக. 19. உபா. டிசு. 5. (க) யாத். உக. 5. 51—52. உபா. டிசு. 5. (52) அதி. சுக. 19.

கவேண்டும், ஓய்வுநாளில் செய்கிறதபோல அவன் தன்தகனபலியையும், ஸ்தோத்திரபலியையும் இவ்வான்: பின்பு அவன் புறப்படுவான்; அவன் புறப்பட்டபின்பு வாசல் அடைக்கப்பட யுக வேண்டும்.—நீ நித்தமும் பழுதற்ற ஒருவருஷத்து ஆட்டுக்குட்டியை யெகோவாவுக்குத் தகனபலியாக இடவேண்டும்: காலதோறும் அயசுதை இடவேண்டும்.—அதனுடன் காலதோறும் போசன வைவேத்தியமாய் ஏபாவின் ஆறிலொருபங்கையும், மெல்லியமாகவைப் பிசையும்படி ஒரு கின்னில்மூன்றிலொருபங்கு எண்ணெயையும், யெகோவாவுக்கு நித்தமும்நித்தியவிகிப்படு பிரகாரமிவ்வாய்.—இப்படி நித்திய தகனபலியாகக்காலதோறும்ஆட்டுக்குட்டியையும், வைவேத்தியத்தையும், எண்ணெயையுமிடவேண்டும்.

யுக அதிபதி தன் புத்திரரில் ஒருவனுக்கு ஒரு ஈவைக்கொடுத்தால், அது அவன் புத்திரருக்குச் சுதந்தரமாயிருக்கும்; உரிமை ஆட்சியின்படி அயெது அவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்.—அவன் தன் பணிவிடைக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு ஈவைக்கொடுத்தால், அது விதேலையின் வருஷம்வரைக்கும் அவனுடைய தாயிருக்கும்; பின்பு அது திரும்பவும் அதிபதிக்குரித்தாகும்: அவன் புத்திரர்மாத்திரம் அதின் யுக சுதந்தரத்தைப்பெறுவார்கள்.—அதிபதி சனங்களை அவர்கள்சுதந்தரத்தினின்று அகற்றி, உபத்திரவஞ்செய்து, அவர்கள் சுதந்தரத்தை எடுக்கலாகாது; என் சனங்களில் ஒருவனும் தன் சுதந்தரத்தினின்று விலக்கப்படாதபடி, அவன் தன்னுடைய சுதந்தரத்திலே தன் புத்திரருக்குச்சுதந்தரங்கொடுக்கக்கடவென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

யுக பின்பு அவன் வாசலின்பக்கத்திலுள்ள பிரவேசஸ்தானத்தின் வழியாய் வடக்குநோக்கியிருக்கிற ஆசாரியர்களுடையபரிசுத்தஅறைகளில் என்னை அழைத்துவந்தான்: மேற்கத்திசையில் அங்கே இருபுறத்திலும் ஒருஸ்தானமிருந்தது.—

உய அப்பொழுது அவன் என்னைநோக்கி, ஆசாரியர்கள் வெளியிலுள்ள பிராகாரத்திற்போய்ச்சனங்களைப் பரிசுத்தப்படுத்தாதபடி இந்தஸ்தானத்தில் குற்றநிலித்திப்பலியையும், பிராயச்சித்த பலியையும் அவிப்பார்கள்; இங்கேபோசனவைவேத்தியத்தினைச் சுவெரர்களென்றான்.—பின்னும் அவன் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துப்போய், அந்தப்பிராகாரத்தின் நாலு மூலைகளிலுஞ் செல்லப்பண்ணினான்; அந்தப் பிராகாரத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொருபிராகார

உஉ மிருந்தது.—பிராகாரத்தின் நாலு மூலைகளிலும் புகைசெல்லுந் துவாரங்களை யுடைய இந்தப்பிராகாரங்கள் நூற்பது முழுவீளமும் முப்பது முழ அகலமுமானவைகள்: மூலைகளிலுள்ள இந்த

உக நாலு ஸ்தானங்களும் ஒரே அளவு.—இந்நாலையுஞ்

சுற்றி உள்ளே ஒரு சுற்றுக் கட்டுண்டாயிருந்தது, நாலுபுறத்திலும் அறைகளில் பாகசாலைகளிருந்தன.—அப்பொழுது அவன்என்னைநோக்கி, உச இவைகள் சனங்களிடம் பல்களைப் பாகம்பண்ணும் ஆலயத்தின் பணிவிடைக்காரருடையஸ்தானங்களென்றான்.

௪௭. அதிகாரம்.

க. பரிசுத்தசலந்தோன்றிப்பாய்தல்: க. அந்தச்சலங்களின் குணத்தைத்தெரிவித்தல்: உஉ. சீட்டுப்போட்டுத்தேசத்தைப்பங்கடல்.

பின்பு அவன் என்னை ஆலயத்தின்வாசலில் திரும்பிவரப்பண்ணினான்; அங்கே கிழக்குநோக்கியிருக்கிற ஆலயத்தின் கீழ்த்திசையிலுள்ள வாசற்படியினின்று நீர்கள் புறப்பட்டு, ஆலயத்தின் வலப்புறத்திலேவே திசைக்குத்தெற்கே ஓடுவதைக்கண்டேன்.—பின்பு அவன் என்னை வடக்குவாசலின் வழியாகப் புறப்பட்டபண்ணி, வெளியிலே கிழக்கே நோக்கியிருக்கிற புறவாசல்வரைக்குஞ்சுற்றி நடத்திக்கொண்டுபோனான்; அங்கே வலப்புறத்தினின்று நீர்கள் பாய்ந்தன.—அந்தமனுஷன்தன்கையில் தூலைப்பிடித்துக்கொண்டு, கிழக்குத்திசையிற்சென்று, ஆயிரமுழம் அளந்தான், என்னை அந்த நீர்களைக் கடக்கப்பண்ணினான்; நீர்கள் கணைக்கால் அளவிருந்தன.—அவன் திரும்பவும் ஆயிரம் முழம் அளந்து, என்னை அந்த நீர்களைக் கடக்கப்பண்ணினான்; நீர்கள் முழங்காலளவிருந்தன. பின்னும் ஆயிரம் முழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினான்; நீர்கள் அரையளவிருந்தன.—திரும்பவும் அவன் ஆயிரம் முழம் அளந்தான்; நான் கடக்கக்கூடாத நதியாயிருந்தது: நீர்கள் நீந்தத்தக்கதாகப்பெருகிக் கடக்கமுடியாத ஒருநதியாயின.

அப்பொழுது அவன் என்னைநோக்கி, மனுபுத்திரனே, நீ இதைக்கண்டாயாவென்று சொல்லி, நதியோரத்திற்குத்திரும்பப்பண்ணி நடத்திக்கொண்டுபோனான்.—நான் திரும்பிவந்தபொழுது நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் அநேகவிருட்சங்களைக்கண்டேன்.—அப்பொழுது அவன் என்னைநோக்கி, இந்த நீர்கள் கிழக்குத்திசையிலுள்ள தேசத்திற்குப்புறப்பட்டு, சமபூமிகளிலேபாய்ந்து, சமுத்திரத்திலே விழும்: சமுத்திரத்திற்குப்பிரவேசித்த பொழுது அதின் நீர் நன்னீராகும்.—இந்த நதிகள் போகும் இடமெங்குமுள்ள ஊர்வனவாகிய சீவசெந்துக்களெல்லாஞ்சீவிக்கும்: அங்கே மிருந்த திரளானம்ச்சங்களிருக்கும், இந்த நீர்கள் அங்கே சென்றுசொஸ்தமாக்கிறபடியினாலே நதிசெல்லும் இடமெங்குமுள்ளயாவஞ்சீவிக்கும்.—ஐன்கெதிமுதல் ஐனெக்லாயிம்வரைக்கும் மீன்பிடிக்கிறவர்கள் அதின்கரையில் நிற்பார்கள்; அவைவலைகள் விரிக்கிறதற்கேதுவாகும்; அவைகளின் மச்சங்கள் அவ்வவற்றின்சாதிப்படி பெருகிக் காசமுத்திரத்தின்

(யுக) யாத.உக.க.அ. எண்.உஅ.க. (யெ) லேவி.உரு.ய. (யஅ) அதி.சரு.அ. (உய) உ.நாளா.கரு.யுக. லேவி.உ.ச. ரு.எ. அதி.சச.யுக.—(சஎ. அதி. க.) யோவே.க.யஅ. சக.யுக.க. வெளி.உஉ.க. (க) அதி.சய.க. (எ) வெளி.உஉ. உ. (அ) யோசு.க.யுக. (ய) எண்.கச.க. யோசு.உக.ச.

யெ மச்சங்களைப்போல மிகுதியாயிருக்கும்.—ஆளு
 லும் அதினுடையசேற்றுப்பள்ளங்களும்,அதின்
 மடுக்களுக்கு சீர்பெறாமல் உப்புக்கு ஒப்பிக்கப்
 படும்; நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையி
 லும்வாடாதஇலையையும்,கேடில்லாத கனியையு
 முடையசகலவிதவிருட்சங்களுமுண்டாகும்.—
 ௮௨ அதின்நீர்கள்பரிசுத்தஸ்தானத்தினின்றுபுறப்படு
 கிறபடியால் அவைகள் மாதந்தோறுங்களிதரும்:
 அவைகளின் கனிபுசிப்பதற்கும், அதினுடைய
 இலை ஓளவுதத்துக்குமுதலும்.

௮௩ ஆண்டவராகியயெகோவா இவ்வாக்க
 கைச் சொல்லுகிறார்; நீங்கள் இஸரவேலின் பன்
 னிரண்டு கோத்திரங்களின் தொகைப்படி சுந்
 தரித்துக்கொள்ளவேண்டிய தேசத்தின் எல்லை
 யாவது: யோசேப்புக்கு இரண்டு பங்குண்

௮௪ ௮.—நீங்கெல்லாருஞ் சமான சுநந்தரத்தைப்
 பெற்றுக்கொள்ளவேண்டும்: உங்கள் முன்னோ
 ருக்களிப்பேனென்று நான் ஆணையிட்டிக்கொ
 டித்த இந்தத் தேசத்தை நீங்கள் சுநந்தரமாகப் பெ

௮௫ றுவீர்கள்.—தேசத்தின் எல்லையாவது, வடபுறம்
 மகா சமுத்திரத்தினின்று சேதாத் நதிக்குப்போ
 கிற எதிலோன் வழியாயிருக்கிற அமாத்தம்,—

௮௬ பேரோதாவும், தமஸ்குவின்னெல்லைக்கும் அமாத்த
 தின் எல்லைக்கும் இடையிலுள்ள சிப்ராயிமும்,
 அவரானின் எல்லையோடே சேர்ந்த அச்சரத்தீ

௮௭ கோணும்,—அவ்வீதமாய்ச் சமுத்திரத்தினின்று
 போகிற அச்சரேணும், தமஸ்குவின் எல்லை
 யும், வடமூலையான வடக்கும் அமாத்தின் எல்

௮௮ லையும். இது வடபுறம்.—கிழக்குப்புறத்தை அவ
 ராணுக்கும் தமஸ்குவக்குமிடையாகக் கிவியாத்
 திலும் யோர்தான் கரையிலுள்ள இஸரவேல்தே

௮௯ சத்திலும்நின்று கீழ்க்கடல்வரைக்குமுள்ள எல்
 லையாக அளக்கவேண்டும்.இது கிழக்குப்புறம்.—
 ௯௦ தென்றிசையிலுள்ள தென்புறம் தாமார்முதல் கா

௯௧ தேவிலுள்ள விவாதசலம்வரைக்கும், நதியின்
 வழியாய் மகா சமுத்திரம்வரைக்கும், தென்றி
 ௯௨ சையில் இந்தத் தென்புறமிருக்கும்.—மேற்குப்பு

௯௩ றம் அந்த எல்லைமுதல் அமாத்திற்கெதிராகவந்து
 சேரும்வரைக்குமுள்ள மகா சமுத்திரம். இது
 ௯௪ மேற்குப்புறம்.—இவ்வீதமாய் நீங்கள்இஸரவேல்

௯௫ கோத்திரங்களின்படி உங்கள் தேசத்தைப் பங்
 கிட்டிக்கொள்ளுங்கள்.

௯௬ உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி, உங்க
 ளுக்குள்ளே பிள்ளைகளைப் பெறுகிறவர்களாகிய
 ௯௭ அந்நியருக்கும் நீங்கள் சீட்டுப்போட்டு, தே

௯௮ சத்தைப் பங்கிட்டு, சுநந்தரமாக்கிக்கொள்வீர்க
 ளாக:இவர்கள் இஸரவேல்வமிசத்தார்மத்தியிலே
 ௯௯ தேசத்துச் சனங்களைப்போல் எண்ணப்படுவார்

௯௯ கள்; இஸரவேல்வமிசத்தாருக்குள் உங்களுடன்
 ௧௦௦ சுநந்தரத்தைப்பெறுவார்கள்.—அந்நியன்எந்தெந்த
 வமிசத்தாருக்குள்ளேதங்கியிருக்கிறானோ,அதில்
 அவன்சுநந்தரத்தை அவனுக்குக்கொடுக்கவேண்

டுமென்று ஆண்டவராகியயெகோவா சொ
 ல்லுகிறார்.

௪௮. அதிகாரம்.

௧. இஸரவேலின்எழுகோத்திரத்தின் பங்கைத்தெ
 ரிவித்தல்: அ. பரிசுத்தஸ்தானத்திற்குரியபங்கு:
 ௨. நகரத்திற்குரிய பங்கு: ௩. இராசாவுக்கு
 ரிய பங்கு: ௩. நகரத்தினளவையும் வாசல்க
 ளையுக்குறித்தல்.

கோத்திரங்களின் நாமங்களாவன. வடதிசை
 ௧ தொடங்கி அமாத்திற்குப்போகிற எதிலோன் வ
 ழியின் ஓரத்திற்கும், அச்சரேணுக்கும் அ
 மாத்தருகிலேயுள்ள வடக்கிலிருக்கிற தமஸ்கு
 வின் எல்லைக்குமுள்ளாகக்கீழ்த்திசைதொடங்கி
 மேற்றிசைவரைக்குந் தாணுக்கும்,—தானின் எல்

௨ லை அருகே கீழ்த்திசைதொடங்கி மேற்றிசைவ
 ரைக்கும்ஆஷேருக்கும்,—ஆஷேரின் எல்லை அரு
 ௩ கே கீழ்த்திசைதொடங்கி மேற்றிசைவரைக்கும்
 நப்தாலிக்கும்,—நப்தாலியின் எல்லை அருகே

௪ கீழ்த்திசைதொடங்கி மேற்றிசைவரைக்கும் மனூ
 ஷேக்கும்,—மனூஷேயின் எல்லை அருகே கீழ்த்
 ௫ திசைதொடங்கி மேற்றிசைவரைக்கும் எப்ராயி
 முக்கும்,—எப்ராயின் எல்லை அருகே கீழ்த்தி

௬ சைதொடங்கி மேற்றிசைவரைக்கும் ரூபேனுக்
 ௭ கும்,—ரூபேனின் எல்லை அருகே கீழ்த்திசை
 ௮ தொடங்கி மேற்றிசைவரைக்கும் யூதாவுக்கும்
 ௯ ஒவ்வொரு பங்கு கிடைக்கும்.

யூதாவின்எல்லை அருகேகீழ்த்திசைதொடங்கி
 ௮ மேற்றிசைவரைக்குமுள்ள இருபத்தையாயிரங்
 கோல் அகலங்கொண்ட நிலமும், மற்றப்

௯ பங்குகளைப்போலக் கீழ்த்திசைமுதல் மேற்றி
 சைவரைக்கும் நீளங்கொண்ட நிலமுமாகிய ஒரு
 ௧௦ பரிசுத்தபங்கை நீங்கள் ஒப்பிப்பீர்கள்: அ
 தின் மத்தியில் பரிசுத்த ஸ்தானமிருக்கவேண்

௧௧ டும்.—யெகோவாவுக்கு நீங்கள் ஒப்பிக்கும்
 ௧௨ பங்கு இருபத்தையாயிரங் கோல் நீளமும், பதி
 னாயிரங் கோல் அகலமுமாகியிருக்கும்.—வடக்

௧௩ கே இருபத்தையாயிரங் கோல் நீளமும், மேற்
 ௧௪ கே பதினாயிரங் கோல் அகலமும், கிழக்கே
 பதினாயிரங் கோல் அகலமும், தெற்கே இரு

௧௫ பத்தையாயிரங் கோல் நீளமுமாகிய இந்தப்
 ௧௬ பரிசுத்தபங்கு ஆசாரியர்களுக்குரியதாகும்: அ
 தின்மத்தியில் யெகோவாவின பரிசுத்தஸ்தானம்நிற்கும்.—இஸரவேல் சந்ததியார் நெறி

௧௭ ௮ தவறினபொழுது லேவியர் தவறினதுபோல நெ
 ௧௮ றி தவறாமல், என் கட்டளையைக் காக்கிற சா
 தோக்கின் புத்திரரும், பரிசுத்தப்படுத்தப்பட்

௧௯ டவர்களுமாகிய ஆசாரியர்களுக்கு அது உரிய
 ௨௦ தாகும்.—லேவியரின் எல்லையினருகே ஒப்பிக்
 ௨௧ கப்பட்ட பரிசுத்தமாகிய இந்தத் தேசத்தின்

பங்கு அவர்களுக்கு மகா பரிசுத்தமாகியிருக்க
 வேண்டும். ஆசாரியர்களின் எல்லைக்கெதிராக
 லேவியர் இருபத்தையாயிரங் கோல் நீளமும்

(௮௨) யோபு.௮.௮௬. எரே.௮.௮. (௮௩) வெளி.௨௨.௨. ஆதி.௪௮.௫. க.நாளா.௫.௧. (௮௪) ஆதி.௮.௨.௭.(௮௫)அதி. ௪௮.௧.௨௬. எண்.௩௪.௮. (௮௬) எண்.௩௪.௮. ௨.சாமு.௮.௮. (௮௭) எண்.௩௪.௮. (௮௮) எண்.௨௮.௮. ௨.பா.௩௨. ௫. (௨௨) எபே.௩.௧. வெளி.௭.௧.௮. ரோ.௮.௮. ௧.வா.௩.௨௮. கொலோ.௩.௮.௧.—(௪௮.அதி.௧.)அதி.௪௭.௮.௫. ௮௮.௩.௩.

பதியையர்வ் கோல் அகலமுமான ஒரு பல்
 ௧௬ கு பெற வேண்டும்.—அதின் நீளம் இருபத்
 தையாயிரம் முழம், அகலம் பதியையர்வ் மு
 யச முழம்.—அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும்,
 நிலத்தின் முதல்விளைவை மாற்றவும்படாது: அ
 வைகள் யெகோவாவினி மித்தம் பரிசுத்த
 முள்ளவைகள்.

௧௭ இருபத்தையாயிரவ் கோலுக் கெதிராக அக
 லத்தில் விடப்பட்ட ஐயாயிரவ் கோல், நகரத்
 துக்கும், வாசஸ்தானத்துக்கும், பேட்டைக்குமு
 ரிய ஒரு சாதாரண ஸ்தானமாயிருக்கும்: அ
 ௧௮ தின் மத்தியில் நகரமிருக்கும்.—அதின் அளவுக்
 ளாவன; வடபுறம் நாலாயிரத்தைஞ்ஞாறு கோ
 லும், தென்புறம் நாலாயிரத்தைஞ்ஞாறு கோ
 லும், கீழ்ப்புறம் நாலாயிரத்தைஞ்ஞாறு கோலும்,
 ௧௯ மேற்புறம் நாலாயிரத்தைஞ்ஞாறு கோலும்,—நக
 ரத்தின் வெளிப்புறம் வடக்கே இருநூற்றைம்ப
 து கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோ
 லும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும்,
 மேற்கே இருநூற்றைம்பது கோலுமாகவிருக்
 ௨௦ மும்.—ஒப்பிக்கப்பட்ட பரிசுத்த பங்கி னுடைய
 ய நீளத்தில் கிழக்கே பதியையர்வ் கோலும்,
 மேற்கே பதியையர்வ் கோலுமாக இருக்கும்:

அது ஒப்பிக்கப்பட்ட பரிசுத்தபூமிக்கெதிராயி
 ௨௧ ருக்கவேண்டும்; அதில் விளையும்பொருள் நகரத்
 திற்குப் பணிவிடைசெய்யுஞ் சனங்களின் ஆகா
 ௨௨ ரமாயிருக்கும்.—இலரவேலின்சகல கோத்திரங்
 களிலும் சிலர் நகரத்துக்காகப் பணிவிடைசெய்
 ௨௩ வார்கள்.—ஒப்பிக்கப்படும் பூமிமுழுவதும் இரு
 பத்தையாயிரவ் கோல் நீளமும், இருபத்தையா
 யிரவ் கோல் அகலமுமாயிருக்கவேண்டும்:

நகரத்தின் சுதந்தரத்தோடே நீங்கள் ஒப்பிக்கும்
 பரிசுத்தமுள்ள பூமி சதரமாயிருக்கவேண்டும்.
 ௨௪ பரிசுத்தமாக ஒப்பிக்கப்பட்ட பூமிக்கும், ந
 கரத்தின் சுதந்தரத்துக்கும் இருபுறத்திலும் மீந்த
 பூமி முழுவதையும் அதிபதி சுதந்தரிப்பர்ன்,
 ௨௫ இராசாவின் பங்குகளுக்கெதிராய் ஒப்பிக்கப்
 பட்ட இருபத்தையாயிரவ் கோல் பூமியினின்
 று கீழெல்லாவரைக்கும், ஒப்பிக்கப்பட்ட இரு
 பத்தையாயிரவ் கோல் பூமியின் மேற்றிசையி
 னின்றி மேற்கெல்லாவரைக்கும் உள்ளவைகளை
 எல்லாம் இராசாசுதந்தரிப்பான்: அது ஒப்பிக்கப்
 பட்ட பரிசுத்தபூமி; பரிசுத்த ஸ்தானம் அதின்
 ௨௬ உடமத்தியில் நிற்கும்.—இவ்வீதமாய் மத்தியிலுள்ள

லேவியரின் சுதந்தரத்துக்கும், நகரத்தின் சுதந்த
 ரத்துக்கும் புறம்பே அதிபதியின் சுதந்தரமிருக்
 ௨௭ கும், யூதாவுப் பேன்யாமீனுமானவர்களுடைய
 எல்லையின்மத்தியில் அதிபதியின்பங்கிருக்கும்.—
 மீந்திருக்கிற கோத்திரங்களில் கீழ்த்திசைதொட
 ௨௮ டங்கி மேற்றிசைவரைக்கும் பேன்யாமீனுக்
 கும்,—பேன்யாமீனின் எல்லை அருகே கீழ்த்தி உச
 சைதொடங்கி மேற்றிசைவரைக்கும் வழியையோ
 னுக்கும்,—வழியையானின் எல்லை அருகே கீழ்த்த
 ௨௯ திசைதொடங்கி மேற்றிசைவரைக்கும் ஈஷ்கா
 ருக்கும்,—ஈஷ்காரின் எல்லை அருகே கீழ்த்தி உச
 சைதொடங்கி மேற்றிசைவரைக்கும் செபுலோ
 னுக்கும்,—செபுலோனின் எல்லை அருகே கீழ்த்த
 ௩௦ திசைதொடங்கி மேற்றிசைவரைக்கும் காத்துக்
 கும் ஒவ்வொரு பங்கு கிடைக்கும்.—காத்தின் உ
 எல்லை அருகே தென்றிசையில் தாமார்முதல் கா
 தேவிலுள்ள விவாத சலபரியந்தமும், நதியின்
 வழியாய்மகாசமுத்திரபரியந்தமும் தெற்கெல்லை
 இருக்கும்.—சுதந்தரிக்கும்பொருட்டு நீங்கள் இ
 ௩௧ ளரவேல்கோத்திரங்களுக்குச்சீட்டுப்போட்டுப்
 பங்கிடுந்தேசம் இதுவே, அவரவர்களுடைய
 பங்கு இதுவேயென்று ஆண்டவராகிய யெ
 கோவாசொல்லுகிறார்.

நகரத்தினின்றி புறப்படும் வழிகளிலைகள்; கூ
 ௩௨ வடபுறத்தில், நாலாயிரத்தைஞ்ஞாறு கோல்.—
 நகரத்தின் வாசல்களுக்கு இலரவேல் கோத்திரங்
 ௩௩ களுடைய நாமங்களின்படி பெயரிடப்படும்:
 ருபேனுக்கு ஒருவாசல்; யூதாவுக்கு ஒருவாசல்;
 ௩௪ லேவிக்கு ஒருவாசல்; இம்மூன்று வாசல்களும்
 வடபுறத்திலிருக்கும்.—கிழக்குப்புறத்தில், நா
 ௩௫ லாயிரத்தைஞ்ஞாறு கோல், யோசேப்புக்கு ஒரு
 வாசலும், பேன்யாமீனுக்கு ஒருவாசலும், தா
 னுக்கு ஒருவாசலுமாக மூன்றுவாசல்களிருப்
 ௩௬ பதாக.—தென்புறத்தில், நாலாயிரத்தைஞ்ஞாறு
 கூ கோல், மூன்றுவாசல்களிருக்கும்; வழியையோ
 னுக்கு ஒருவாசலும், ஈஷ்காருக்கு ஒருவாசலும்,
 ௩௭ செபுலோனுக்கு ஒருவாசலும்.—மேற்புறத்தில், நா
 லாயிரத்தைஞ்ஞாறு கோல், மூன்றுவாசல்களி
 ௩௮ ருக்கும்; காத்துக்கு ஒருவாசலும், ஆஷேருக்
 கு ஒருவாசலும், நப்தாலிக்கு ஒருவாசலும்.—சுற்
 ௩௯ றிலும் அதின் ளவு பதினெண்ணாயிரவ் கோல்,
 அந்நான்முதல் அந்தநகரம் யெகோவா அங்
 ௪௦ கேயிருக்கிற ரென்றருத்தங்கொள்ளும் யெ
 கோவாவுடமாவெண்ணும் பெயர்பெறும்.

(௧௬) யாத். ௨௨. ௨௬. லேவி. ௨௭. ௧௬. (௧௭) அதி. ச. ௩. ௬. அதி. ச. ௨. ௨௫. (௧௮) அதி. ச. ௩. ௬. (௨௧) அதி. ச. ௩. ௬. (௨௨) அதி. ச. ௭. ௧௬. (௨௩) அதி. ச. ௭. ௧௬. ௨௬. ௨௭. (௨௪) வெளி. ௨. ௬. ௨௭. (௨௫) எரே. ௬. ௧௬. யாத். ௧. ௧௬. நியா. ௬. ௨௬. எரே. ௬. ௧௬. யோவே. ௬. ௨௬. ச. ச. ௨. ௧. வெளி. ௨. ௬.

தானியேலின்புத்தகம்.

க. அதிகாரம்.

க. யோயாகீம்சிறைபிடிக்கப்படல்: கூ. தானியேலும் அவனுடைய மூன்று கூட்டாளிகளுமாகிய இவர்களுடையவிசேஷத்தைத்தெரிவித்தல்: அ. அவர்களுக்கு உணவுப்பொருளைக்குறித்தல்: டிஎ. அவர்களுடைய ஞானத்தின் மேன்மையைக்கூறல்.

யூதாவின் இராசாவாகிய யோயாகீம் அரசாண்டமூன்றாம்வருஷத்தில், பாபேலின் இராசாவாகிய நெபுகத்நெச்சர் யெருஷலேமுகுவந்து அதைமுற்றிக்கைசெய்தான்.—ஆண்டவர் யூதாதேசத்து இராசாவாகிய யோயாகீமைத்தேவாலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றுடன் அவன் கையில் ஒப்பிக்க, அவன் அந்தப்பாத்திரங்களை வுினியார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய ஆலயத்திலேகொண்டபோய், தன் தேவனுடைய ஆலயத்தின் பண்டசாலையில்வைத்தான்.

கூ. பின்பு இஸரவேல்வமிசத்தாராகிய இராசகுலத்திலும், பிரபுகளின் குலத்திலும் நிர்த்தோஷமும், செளந்தரியமுமுள்ளவர்களும், சகலவிததையிலும் நிபுணரும், புத்திதெளிந்தவர்களும், கல்விதேர்ந்தவர்களும், இராசாவின் அரமனையில் நிற்றக்கத்தகவர்களும்,—கல்தேயரின் வித்தையை யும், பாஷையையும் கற்றுக்கொள்ளயோக்கியருமாகிய சில வாலிபரைக்கொண்டவரும்படி இராசாதன் அண்ணகர்களின் அதிபதியாகிய அஷ்பேனைசுக்குக் கட்டளையிட்டான்.—இராசாதன்னுடைய உணவுப்பொருளிலும், குடிக்குந்திராட்சரசத்திலும் உபயோகமாக ஒருபங்கைத்தினமும் அவர்களுக்கேற்படுத்தி, அவர்களைமூன்றுவருஷம்போஷித்து, அதின் முடிவில் இராசாவிடத்தில் நிற்கும்படிசெய்யக் கட்டளையிட்டான்.—

சு. அவர்களுக்குள் யூதாவமிசத்தாராகிய தானியேல், அனானிய, மீஷாயேல், அசரியாவென்னும் இவர்களுமிருந்தார்கள்.—பின்பு அண்ணகர்களுக்கு அதிபதி தானியேலுக்குப் பேல்திஷாத்சரென்றும், அனானியவுக்கு ஷாதிராக்கென்றும், மீஷாயேலுக்கு மேஷக்கென்றும், அசரியாவுக்கு அபேதிகோவென்றும் பெயரிட்டான்.

அ. தானியேலோ, இராசபோசனத்தின் பங்கினாலும், அவனுடைய திராட்சரச பாணத்தினாலும் தன்னை அசுசிப்படுத்தலாகாதென்று தன்மனதிலே தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னை அசுசிப்படுத்தாதபடி அண்ணகர்களுக்கு அதிபதியிடத்தில்வேண்டிக்கொண்டான்.—தேவன் அண்ணகர்களுக்கு அதிபதியிடத்தில் தானியேலுக்குத்தையும் அன்புக்கிடைக்கும்படிசெய்தார்.— அதினால் அவன் தானியேலேநோக்கி, உங்களுக்குப்போசனபாணத்தை நியமித்த இராசாவாகிய என் ஆண்டவருக்கு நான் அஞ்சுகிறேன்: அவர் உங்கள் பிராயமுள்ளவாலிபரின் முகங்களிலும் உங்கள் முகங்கள் வாடிப்போவதைக் காணவேண்டியதென்ன; அப்படியானால் இராசா என்னைச் சிரசேதம் பண்ணுகிறதற்கு நீங்கள் ஏதுவாயிருக்கக்கூடுமென்றான்.—அப்பொழுது தானியேல், அனானிய, மீஷாயேல், அசரியாவென்பவர்கள்மேல் அண்ணகர்களுக்கு அதிபதி ஏற்படுத்திய மெல்சாரைநோக்கி, தானியேல்,—உமது உடியாரைப்பத்துநாள்வரைக்கும் நீர் பரீட்சிக்கும்படி உம்மைவேண்டுகிறேன்; எங்களுக்குப் புகிசுக்கப்படுமுதலானவைகளையும், குடிக்கச்சலத்தையுந்தரக்கடவர்கள்.—பின்பு எங்கள் முகங்களையும், இராசபோசனத்தின்பங்கைப்புகிக்கும் வாலிபருடைய முகங்களையும் உமக்குமுன்பாகப்பார்க்கட்டும்: பின்புநீர்கண்டு நிதானித்தபடி உமதடியாரை நடத்துமென்றான்.—அவன் இக்காரியத்தில் அவர்களுக்குச்செலிக்கொடுத்து, பத்துநாள் அவர்களைப் பரீட்சித்தான்.—பத்துநாள் சென்றபின்பு இராசபோசனத்தைப்புகித்தசமஸ்தவாலிபருடைய முகங்களிலும் இவர்களுடைய முகங்கள் செளந்தரியமும், மாமிசபடிபடியுமுள்ளவைகளாகக் காணப்பட்டன.—இப்படியே மெல்சார் அவர்களுக்குக்கொடுக்கக் குறித்தபோசனத்தையும், குடிக்கிறதற்குத் திராட்சரசத்தையுங் கொடாமல்விட்டு, பருப்புமுதலியவைகளைக்கொடுத்தான்.

இந்நாண் குவாலிபருக்குந் தேவன் சகலவிததையிலும், ஞானத்திலும் அறிவையுஞ்சாமர்த்தியத்தையுங்கொடுத்தார்: தானியேலுக்கு எந்தத்தரிசனங்களையுஞ் சொப்பனங்களையும் அறியத்தகவரத்தையும் அருளிநார்.—அவர்களைக்கொண்டவரும்படி இராசா ஏற்படுத்தியநாள்கள் நிறைவேறினபொழுது அண்ணகர்களுக்கு அதிபதி அவர்களை நெபுகத்நெச்சரின் சமுகத்தில் கொண்டபோய்விட்டான்.—அப்பொழுது இராசா அவர்களுடன்சம்பாஷித்தான்; அவர்களுக்குந்தானியேல், அனானிய, மீஷாயேல், அசரியாவென்னுமிவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை: ஆதலால் இவர்கள் இராசாவின் சமுகத்தில் நின்றார்கள்.—இராசா ஞானத்துக்கும்புத்திக் குமேற்ற எந்தக்காரியத்தைக்குறித்து இவர்களிடத்திற்கேட்பானே, அதிலேதன்னுடைய இராச

(க.அதி.க.) உ.இரா.உச.க. உ.நாளா.கூ.சு.(உ)எரே.உஎ.யக.உய. ஆதி.ய.ய. ஏசா.யக.யக. சக.டு.யக. உ.நாளா.கூ.எ.(க)உ.இரா.உய.யஎ.யஅ. ஏசா.கூ.எ.(ச)அ.ப.எ.உஉ.(டு)வச.யக. ஆதி.சக.சக. க.இரா.ய.அ.(எ)ஆதி.சக.சடு. உ.இரா.உச.யஎ. அதி.டு.யஉ.(அ)உபா.கூ.உ.எ. எசே.ச.யக. ஒசி.கூ.க.(க)ஆதி.கூ.உ.உ. நீதி.யக.எ. (ய)எ. க.இரா.கூ.யஉ. யாக்க.டு.யஎ. அ.ப.எ.உஉ. எண்.யஉ.ச. உ.நாளா.உச.டு. (யக) ஆதி.சக.சக.(உய) க.இரா.ய.க.

சியத்திலெங்கு முன்னசமஸ்த மாயாவித்தைக் காரர்களிலுஞ் சோதிடரிலும் இவர்களைப் பந்து மடங்கு அதிக கிபுனராயிருக்கக்கண்டான்.—
 ௨௧ கோரெஷ் இராசா ராச்சியபரிபாலனம்பண்ணி னமுதலாம் வருஷம்வரைக்குந்தானியேல் அவ் கே தங்கினான்.

உ. அதிகாரம்.

௧. நெபுகத்நெத்சர்சொப்பனங்காணல்: யசு. தானியேல் இராசாவினிடத்தில்வேண்டல்: யசு. தானியேல் தேவனைத்துதித்தல்: ௨௪. தானியேல் சொப்பனத்தைத்தெரிவித்தல்: ௩௬. அதின்தாற்பரியத்தைத் தெரிவித்தல்: ௪௬. இராசாவிடத்தில்சம்பிரமத்தைபுந்தண்ணளியையும்பெறல்.
 ௨. நெபுகத்நெத்சர் அரசாண்ட இரண்டாம்வருஷத்தில், நெபுகத்நெத்சர் சொப்பனங்களைக்கண்டு, அவைகளினால் மனங்கலங்கி, நித்திரைகலைந்து, —இராசா அந்தச்சொப்பனங்களைத்தனக்குத்தெரிவிக்கும்பொருட்டு மாயாவித்தைக்காரரையும், சோதிடரையும், சகுனிகளையும், கல்தேயரையும் அழைக்கும்படி கட்டினையிட்டான். அவர்கள்வந்து இராசாவின் சமுக்கத்தில் நின்றார்கள்.— அப்பொழுது இராசா அவர்களைநோக்கி, நான் ஒரு சொப்பனத்தைக்கண்டேன், அதை அறியவேண்டுமென்று என்மனங்கலங்குகின்றதென்றான்.— அப்பொழுதுகல்தேயர் இராசாவை நோக்கி, இராசாவே, நீர் என்றும்வாழ்க: சொப்பனத்தைஉமதடியாருக்குத்தெரிவியும், அப்பொழுது நாங்கள் அதின் தாற்பரியத்தைச்சொல்லுவோமென்று அராமியபாஷையிலேசொல்ல, — இராசா கல்தேயரைநோக்கி, பிரதியுத்தரமாக, என்னொருங்காரியயிது: நீங்கள் சொப்பனத்தையும், அதின் தாற்பரியத்தையும் எனக்கறிவியாதிருந்தால்துண்டிக்கப்படுவீர்கள், உங்கள்வீடுகள் எருக்கனங்களைக்கப்படுமீ.— சொப்பனத்தையும், அதின் தாற்பரியத்தையும் நீங்கள் தெரிவித்தாலோ, என்னிடத்தில் நன்கொடைகளையும், உபகாரங்களையும், மகாசம்பிரமத்தையும் பெறுவீர்கள்: ஆதலால் சொப்பனத்தையும் அதின்தாற்பரியத்தையும் எனக்குத்தெரிவியுங்களென்றான்.— பின்னும் அவர்கள், இராசா தமதடியாருக்குச் சொப்பனத்தைச்சொல்லக்கடவர், அப்பொழுது நாங்கள் அதின்தாற்பரியத்தைத்தெரிவிப்போமென்று உத்தரஞ்சொல்ல, —இராசா உத்தரமாக, என்னிலிருந்து வாக்குப்பிறந்ததென்று நீங்கள் கண்டு, காலதாமதம்பண்ணப்பார்க்கிறீர்களென்றுநிச்சயமாய் எனக்குவினங்குகின்றது.— காலம் மாறுமென்றெண்ணி, பொய்களையும், தீமொழிகளையும் எனக்குமுன் சொல்லும்படி கருதுகிறீர்கள்: நீங்கள் சொப்பனத்தைஎனக்குத்தெரிவியாதிருந்தால்இந்தஒரேநிர்ப்புடவங்கள்மேல் வரும்:

ஆதலால் சொப்பனத்தைத்தெரிவியுங்கள், அப்பொழுது நீங்கள் அதின்தாற்பரியத்தைபுஞ்சொல்லக்கூடுமென்று எனக்கு வினங்குமென்றான்.
 கல்தேயர் இராசாவைநோக்கி, இராசாகேட்கிறதைத்தெரிவிக்கத்தக்கவர் ஒருவரும் பூமியில்லை: ஆதலால் எந்தஇராசாவாகிலும், எந்தப்பிரபுவாகிலும், எந்தஅதிபதியாகிலும், மாயாவித்தைக்காரனிடத்திலாவது, சோதிடரிடத்திலாவது, கல்தேயனிடத்திலாவது இப்படிப்பட்ட காரியங்களைக்கேட்பதில்லையே.— இராசா கேட்கிறகாரியம் அரிது, மாமிசத்துடனே வாசம்பண்ணாத தேவர்களேயன்றி, அதைஇராசாவின்குமுக்கத்தில் தெரிவிக்கவல்லவர் ஒருவருமில்லையென்று உத்தரஞ்சொன்னார்கள்.— இதைக்கேட்டு இராசா உட்கொயித்து, மிகவுக்குரோதக்கொண்டு, பாபேலிலுள்ள சகல வித்துவான்களையுங்கொலைசெய்யும்படி கட்டினையிட்டான்.— வித்துவான்களைக்கொலைசெய்கிறதற்குக் கட்டளை பிரசித்தமான பொழுது, தானியேலையும், அவனுடைய கூட்டாளிகளையுங்கொலைசெய்யத்தேடினார்கள்.
 பின்பு தானியேல், பாபேலிலுள்ளவித்துவான்களைக்கொலைசெய்யும்படி புறப்பட்ட இராசாவின் காவற்சேனாபதியாகிய அரியோகுடன் ஆலோசனைக்கும் ஞானத்துக்குமேற்கப்பேசி, — இயேசுவாசாவிலால் இந்தக்கட்டளை இத்தனை சீக்கிரமாய் வந்ததென்னவென்று இராசாவின் சேனாபதியாகிய அரியோகிடத்தில் வினாவு, அரியோகு தானியேலுக்குக்காரியத்தை விவரித்தான்.— அப்பொழுது தானியேல் இராசாவிடத்தில்போய்க், வேண்டதல்செய்து, எனக்கு அவகாசத்தால் தாற்பரியத்தை இராசாவுக்குத்தெரிவிப்பேனென்றான்.— பின்பு தானியேல் தன் வீட்டுக்குப் போய், பாபேலிலுள்ள மற்ற வித்துவான்களுடன் தானியேலாகிய தானும், தன் கூட்டாளிகளும் நாசமடையாதபடி இந்த மறைபொருளைக்குறித்துப்பரமண்டலத்திலுள்ள தேவனைநோக்கி அருளைவேண்டிக்கொள்ள, — தன் கூட்டாளியாகிய அனானிய, மீஷாயேல், அசரியா என்பவர்களுக்குக்காரியத்தைத் தெரிவித்தான்.
 பின்பு இராத்திரிகாலத்தில் ஒரு தரிசனத்தில் யசு அந்த மறைபொருள் தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அப்பொழுது தானியேல், பரமண்டலத்தின் தேவனைத்துதித்து, — தேவனுடைய நாமஞ்சதாகாலமும் வாழ்த்தப்படக்கடவது: ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியவைகள்.— அவர் காலங்களையுஞ் சமயங்களை உபயும் மாற்றுகிறார்: அவர் இராசாக்களைத்தள்ளுகிறார், இராசாக்களை ஏற்படுத்துகிறார்: அவர் ஞானிகளுக்கு ஞானத்தையும், புத்திமான்களுக்கு விவேகத்தையுங்கொடுக்கிறார்.— ஆழமான மறை ௨௨

(௨௧) அதி.௧.௨௮.—(௨. அதி. ௧.) ஆதி.௪௧.௮. எஸ்த.௧.௧.(௨)ஆதி.௪௧.௮. யாத்.௭.௧௧. (௪) க.இரா.௧.௧௧. (௬) ௨.இரா.௧.௨௭. எஸ்ரூ.௧.௧௧. (௬) அதி.௬.௧௧. (௮) எபே.௬.௧௧. (௧௧) எஸ்த.௪.௧௧. (௧௨) அதி.௬.௧௧. (௧௪) ஆதி.௧௧.௧௧. (௧௭) மத்.௧௮.௧௧. (௧௯) எஸ்ரூ.௧.௧௧. யோபு.௧௧.௧௧. (௨௦) எரே.௧௧.௧௧. (௨௧) க.காளா.௨௧. ௨௧. எஸ்த.௧.௧௧. யோபு.௧௧.௧௧. சங்.௭.௧௧.௭. எரே.௨௭.௧௧. யாத்.௧.௧௧. (௨௨) யோபு.௧௧.௨௨. சங்.௨.௧௧.௧௧. சங்.௧.௧௧.௧௧. எபி.௪.௧௧. யாத்.௧.௧௧.

பொருள்களை வெளிப்படுத்துகிறவர் அவரே: அந்தகாரத்திலுள்ளது அவருக்குத்தொரியும், ஒளி ௨௩ அவரிடத்தில் தங்குகின்றது.—என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானத்தையும் வல்லமையையுந்தந்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டினதை இப்பொழுது எனக்குத்தொரிவித்து, இராசாவுடைய சங்கதியை எங்களுக்கு அறியப்படுத்தியிருக்கிறபடியினால், நான் உமக்குவாழ்த்துதல்சொல்லி உம்மைப்புகழுகிறேனென்றான். ௨௪ பின்பு தானியேல் பாபேலிலுள்ள வித்துவான்களை நாசப்படுத்தும்படி இராசா ஏற்படுத்திய அரியோகினிடத்தில்போய், அவனைநோக்கி, பாபேலின் வித்துவான்களை நாசப்படுத்தாதிரும்: இராசாவினிடத்தில் என்னை அழைத்துக்கொண்டுபோம், இராசாவுக்குத் தாற்பரியத்தை நான் ௨௫ வெளிப்படுத்துவேனென்றான்.—அப்பொழுது அரியோகு விரைந்து தானியேலை இராசாவிடத்தில் அழைத்துப்போய், அவனைநோக்கி, சிறைப்பட்டெய்ந்த யூதேயதேசத்தாரில் ஒருவனைக்கண்டேன், அவன் இராசாவுக்குத் தாற்பரியத்தைத் ௨௬ தெரிவிப்பானென்றான்.—இராசா பேல்திஷாட்சரென்னும் காமமுள்ள தானியேலைநோக்கி, நான் கண்ட சொப்பனத்தையும், அதின் தாற்பரியத்தையும் எனக்குத்தொரிவிக்க உன்ளுலே ௬௫ ௨௭ மாவென்று கேட்க,—தானியேல் இராசாவின் சமுதத்தில் உத்தரமாக, இராசாகேட்கிற மறை பொருளை இராசாவுக்கு எந்த வித்துவான்களாலும், சோகிடராலும், மாயாவித்தைக்காரர்களாலும், ௨௮ லும், குறிகாரராலுந்தொரிவிக்கக்கூடாதே.—ஆளுலும் மறைபொருள்களை வெளிப்படுத்துந்தேவனொருவர் பரமண்டலத்திலிருக்கிறார், பின்வருங்காலங்களிலே சம்பலிப்பதை இராசாவாகிய நெபுக்கதநெச்சருக்குத் தெரிவித்திருக்கிறார். உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையிலேதோன்றியதரி ௨௯ சனங்களுமிகைகளே.—இராசாவே, நீர் படுத்துக்கொண்டிருந்தபொழுது இனிமேல் நடப்பவைகள் உம்முடைய சிந்தையிலே தோன்றின: மறைபொருள்களைத்தொரிவிக்கிறவர் நடப்பதின் ௩௦ னதென்று உமக்குத்தொரிவித்திருக்கிறார்.—தாற்பரியம் இராசாவுக்குத்தொரிவிக்கப்படவும், உம்முடையகிளைவுகளை நீர் அறியவும் வேண்டியிருப்பதினாலேயன்றி, சேவனுள்ளோரெல்லாரிலும் நான் அதிக ஞானம்பெற்றிருப்பதினால் இந்த மறைபொருள் எனக்குத்தொரிவிக்கப்பட்டதல்ல. ௩௧ இராசனே, நீர் பார்த்திருக்கையில், ஒருபெரிய உருவத்தைக்கண்டீர்: அந்தப்பெரிய உருவம்மிகவும் பிரகாசமாய் உமக்கெதிரே நின்றது; அதின் ௩௨ சாயல் பயங்கரமுள்ளது.—அந்த உருவத்தின்தலை பசும்பொன்னாகவும், மாட்பும் புயங்கலும் வெள்ளியாகவும், அதின்வயிறும்இடையும் பித்தனையாக

வும்,—அதின் தொடைகளிரும்பாகவும், அதின் ௩௩ கால்களில்பாதி இரும்பாகவும்பாதி களிமண்ணைக் குயிருந்தன.—பின்பு நீர் அதைப்பார்க்கையில் கை ௩௪ களால் பெயர்க்கப்பட்டாத ஒருகல், அந்த உருவத்தின் இரும்பாகவும் களிமண்ணைக் குயிருந்தகால் களிலேமோதி, அவைகளை நொறுக்கிற்று.—அப்பொழுது அந்த இரும்பும், களிமண்ணும், பித்தனையும், வெள்ளியும், பொன்னும் ஏகமாய்நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருக்கிற பதரைப்போலாயின; அவைகளுக்கு ஒரு இடமுங்கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று: உருவத்தைமோதினகல்லோ பெருமலையாகிப்பூமிமுழுவதையும் நிரப்பிற்று.

சொப்பனம்இது; அதின் தாற்பரியத்தையும் ௩௫ இராசாவின் சமுதத்திலெதெரிவிப்போம்.—இராசனே, நீர் இராசாதிஇராசா: பரமண்டலத்தின் தேவன் உமக்கு இராச்சியத்தையும், பராக்கிரமத்தையும், வல்லமையையும், மகிமையையும் அருளிணர்.—மனுபுத்திரரும், காட்டுமிருக்ககளும், ௩௬ ஆகாயத்துப்பறவைகளுந் தங்கும் எல்லா இடங்களையும் உமதுகையில் ஒப்பித்து, நீர் அவைகளைல்லாவற்றையும் ஆளும்படிசெய்தார். அந்தப்பொன்நலைநீரே.—உமக்குப்பின் உம்முடை ௩௭ யதிலுஞ் சிறிதான ஒரு இராச்சியத்தோன்றும், பின்பு பூமிமுழுவதிலும் காத்தத்துவஞ்செய்யும் பித்தனையான மூன்றாம் இராச்சியம் ஒன்றெழும்பும்.—இரும்பு எந்தவஸ்துவையும் நொறுக்கச் ௩௮ சிநசக்கும், அதுபோலச் சகல வஸ்துக்களையும் நொறுக்கும்படி இரும்புபோன்ற அந்த இராச்சியம் உரங்கொண்டு எல்லாவற்றையுங்கண்டதுண்டமாக்கிநாசப்படுத்தும்.—கால்களும், கால் ௩௯ விரல்களும் பாதி குயவனுடைய களிமண்ணும், பாதி இரும்புமாக இருக்கக்கண்டீரே, அந்த இராச்சியம்பிரிவுபட்டுப்போம்; ஆளுலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருந்ததென்று நீர்கண்டபடியே, இரும்பின் வலிமை அதிலிருக்கும்.—கால்களின் விரல்களில் பாதி இரும்பும், பாதி ௪௦ களிமண்ணுமாயிருந்ததற்கேதற்க, அந்த இராச்சியத்தில் ஒருபங்குவலிமையுள்ளது, ஒருபங்குவலிமையற்றது.—நீர் இரும்பைக்களிமண்ணோடே ௪௧ கலந்திருக்கக்கண்டீர், அந்த இராச்சியத்தார்மற்ற மனுஷரோடே கலந்திருப்பார்கள்: ஆளுலுங்களிமண்ணோடே இரும்பு ஒட்டாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டாதிருப்பார்கள்.—அந்த இராசாக்களின் அதிகாரகாலத்திலே பரமண்டலத்தின் தேவன் என்றும் அழியாத ஒரு இராச்சியத்தைஸ்தாபிப்பார்: அந்த இராச்சியம் மற்றச் சாதியாரின்கையில் விடப்படாது.—மலையினின் ௪௨ டு, கைகளால் பெயர்க்கப்பட்டாத கல், இரும்பையும், பித்தனையையும், களிமண்ணையும், வெள்

(௨௮) ஆதி.ச.ய.அ. ஆமோ.ச.ய.க. ஆதி.ச.க.க. (௩௦) ஆதி.ச.க.ய.க. அப்.க.ய.௨. (௩௪) ச.க.ச.க. உ.கொரி.டு.க. எபி.க.௨.ச. (௩௫) ச.வ.க.ச. ஒ.சி.ய.க.க. ச.வ.க.எ.ய.க.க. ஏசா.உ.௨.க. ச.வ.அ.ய.க. (௩௬) எஸ்.ரூ.எ.ய.௨. ஏசா.ச.எ.டு. ஏரே.௨.எ.க.எ. எ.சே.க.௨.க. எ. ஒ.சி.அ.ய. எஸ்.ரூ.க.௨. (௩௮) ஏரே.௨.எ.க. (௪௪) ஆதி.எ.ய.ச.௨.எ. மீ.கா.ச.எ. லூ.க. ௧.௩௨.௩. (௪௫) ச.வ.௨.க. ஏசா.ச.ய.ய.௨. க.கொரி.ய.டு.௨.ச. ஏசா.௨.அ.ய.க.

ளியையும், பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டபிரகாரம், இது அந்த இராச்சியங்களெல்லாவற்றையும் நொறுக்கி நாசப்படுத்தி, தானே என்றென்றைக்கும்நிற்கும்; இனிமேல் நடப்பதின்னதென்று மகா தேவன் இராசாவுக்கு அறிவித்தார்: சொப்பனம் நிச்சயமாயிற்று, அந்நினை தாற்பரியமுஞ்சத்தியமென்றான்.

சக அப்பொழுது இராசாவாகிய நெபுகத்நெத்சர் முகங்குப்புறவிழுந்து, தானியேலைவணங்கி, அவனுக்குக் காணிக்கைசெலுத்தவுஞ் சுகந்ததூபத் சளதைக்காட்டவும் கட்டினையிட்டான்.—இராசா தானியேலேநோக்கி, நீ இந்த மறைபொருளைத் தெரிவித்தாய், ஆதலால் மெய்யாய் உங்கள் தேவன் தேவர்களுக்குக்கடவுளுமாய், இராசாக்களுக்குக் கர்த்தாவுமாய், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறாரென்றான்.—அப்பொழுது இராசாதானியேலைப்பெரியபிரபுவாக்கி, அநேகம் பெரியகாணிக்கைகளை அவனுக்குக் கொடுத்து, அவனைப்பாபேல்தேசமுழுவதற்கும் அதிகாரியாகவும், பாபேலிலுள்ள ஞானிகளின் சகல அநிபதிகளுக்கும் பிரதான அநிபதியாகவும் ஏற்படுத்தினான்.—பின்பு தானியேல் இராசாவிடத்தில்வேண்டி, அவன் ஷாதிராக்கையும், மேஷக்கையும், அபேதநிகோவையும் பாபேல்தேசத்தின்காரியங்களை விசாரிக்கும்படி ஏற்படுத்தினான்: தானியேலோ இராசவாசலிலிருந்தான்.

௩. அதிகாரம்.

க. நெபுகத்நெத்சர் செய்த தங்கப்பிரதிமையைச் சாபித்தல்: அ. ஷாதிராக்கும் மேஷக்கும் அபேதநிகோவும் பூசையெய்யாமல்விடல்: ஐ. அவர்கள் தண்டனைபெறல்: ஐ. அவர்கள் அக்கினிச்சூனியில் தள்ளப்படல்: உச. அவர்கள் இரட்சிப்புப்பெறல்: உஅ. இராசாபிரமிப்படைந்துகட்டினையிடல்.

இராசாவாகிய நெபுகத்நெத்சர் அறுபதுமுழையாரும், ஆறுமுழ அகலமுமுள்ளதாகப்பொன்னினால் ஒரு உருவத்தையுண்டாக்கி, பாபேல்தேசத்தில்தூராவென்னுஞ் சமபூமியில் சாபித்தான்.—

உ பின்பு இராசாவாகிய நெபுகத்நெத்சர் ஸ்தாபித்த உருவத்தைப் பிரதிஷ்டைபண்ணும்பொருட்டு, பிரபுகளையும், அதிகாரிகளையும், அநிபதிகளையும், நியாயாநிபதிகளையும், பொக்கிஷகாரரையும், மந்திரிமாரையும், விசாரிப்புக்காரரையும், புறத்தேசாநிபதிகள் யாவரையும் கூட்டிவரும்படி ஆணைப்பிணை.—அப்பொழுது இராசாவாகிய நெபுகத்நெத்சர் ஸ்தாபித்த உருவத்தைப் பிரதிஷ்டைபண்ணும்பொருட்டுப் பிரபுகளும், அதிகாரிகளும், அநிபதிகளும், நியாயாநிபதிகளும், பொக்கிஷகாரரும், மந்திரிமாரும், விசாரிப்புக்காரரும், புறத்தேசாநிபதிகள் யாவரும் ஏகமாய்க்கூடினார்கள்; அவர்கள் நெபுகத்நெத்சர் ஸ்தாபித்த உருவத்தின் முன்பாகநிற்க, —கட்டியக்காரனொருவன் உரத்தசத்தமிட்டு, சனங்களே, ப

ஸசாதியாரே, நானூபாஷைக்காரரே,—நீங்கள் காளம், நாயகசரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புருமுதலான கீதவாத்தியங்களின் சத்தத்தைக்கேட்டுஞ்சமயத்தில் தாழவிழுந்து, இராசாவாகிய நெபுகத்நெத்சர் ஸ்தாபித்த பொன்விகிரகத்தை நமஸ்கரியுங்கொன்று உங்களுக்குக் கட்டினையிட்டபட்டது.—தாழவிழுந்து நமஸ்கரியாதவனெவனோ, அவன் அந்தச்சமயத்தில் அக்கினி எரிகிற சூனியின் மத்தியில்தள்ளப்படுவானென்றான்.—ஆதலால் சமஸ்த சனங்களும் காளம், நாயகசரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களின் சத்தத்தைக்கேட்டமாதிரிதத்தில் சமஸ்தசனங்களாகிய பலசாதியாரும், நானூ பாஷைக்காரரும் தாழவிழுந்து, இராசாவாகிய நெபுகத்நெத்சர் ஸ்தாபித்த பொன் விகிரகத்தை நமஸ்கரித்தார்கள்.

ஆதலால் அக்காலத்தில் கல்தேயரிற் சிலர் சமீபித்துவந்து, யூதர்மேல் குற்றஞ் சாற்றினார்கள்.—அவர்கள் இராசாவாகிய நெபுகத்நெத்சரை நோக்கி, இராசனே, என்றைக்கும் வாழ்க.—காளம், நாயகசரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான கீதவாத்தியங்களின் சத்தத்தைக்கேட்கும் யாவருந் தாழ விழுந்து பொன்விகிரகத்தை நமஸ்கரிக்கவேண்டுமென்றும்,—தாழவிழுந்து நமஸ்கரியாதவனெவனோ, அவன் அக்கினி எரிகிற சூனியின்மத்தியில் தள்ளப்படவேண்டுமென்றும், இராசாவாகிய நீர் ஒருகட்டினையிட்டீர்.—இராசனே, பாபேல்தேசத்தின்குவிசாரிப்புக்காரராக நீர் ஏற்படுத்திய ஷாதிராக், மேஷக், அபேதநிகோவென்னும் யூதர்மேல் மை மதியாமலும், உம்முடைய தேவர்களைச்சேவியாமலும், நீர் ஸ்தாபித்த பொன்விகிரகத்தை நமஸ்கரியாமலிருக்கிறார்களென்றார்கள்.

அதற்கு நெபுகத்நெத்சர் கோபங்கொண்டுகிரமுடையவனாகி, ஷாதிராக்கையும், மேஷக்கையும், அபேதநிகோவையுங் கொண்டவரும்படி கட்டினையிட்டான். அவர்கள் அந்தமனுஷரை இராசாவினிடத்தில் கொண்டுவந்தபொழுது,—நெபுகத்நெத்சர் அவர்களைநோக்கி, ஷாதிராக், மேஷக், அபேதநிகோவென்பவர்களே, என் தேவர்களைச்சேவிக்கமாட்டீர்களா; நான் ஸ்தாபித்த பொன்விகிரகத்தை நமஸ்கரிக்கமாட்டீர்களா; இது வா உங்கள் தீர்மானம்.—கேளுங்கள், காளம், நாயகசரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புருமுதலான கீதவாத்தியங்களின் சத்தத்தைக்கேட்டவுடனே நீங்கள் தாழவிழுந்து, நான் உண்டாக்கினவிகிரகத்தை நமஸ்கரிக்க இணங்கினால் நலம்: நமஸ்கரியாமலிருந்தாலோ அந்தச்சமயத்தில் அக்கினி எரிகிற சூனியின்மத்தியில் தள்ளப்படுவீர்கள்; என்கையினின்று உங்களை விடுவிக்கவல்லதேவன் யாவனென்று சொல்ல, —ஷாதிராக், மேஷக், அபேதநிகோவென்பவர்கள் இராசாவுக்கு உத்தரமாக, நெ

(சக) அ. ப. உ. ௩. எஸ். ௩. ௧. (சஎ) வ. ச. ௨. அ. (சஅ) அ. தி. ச. ௧. (சக) எஸ். ௨. ௩. ௧. — (௩. அ. தி. ச.) அ. தி. ச. ௧. (௧) எ. ரே. ௨. ௧. ௨. ௧. வெளி. ௩. ௩. ௩. (௩) அ. தி. ௨. ச. ௧. (௩) யா. த. ௨. ௧. ௩. (௩) யா. த. ௩. ௨. ௨. இரா. ௩. ௩. ௧. (௩) ம. த. ௩. ௧.

புகத்நெச்சரே, இந்தக் காரியத்தைக்குறித்து உத்
யெ தரஞ்சொல்ல அவசியமில்லை.—எப்படியும்நாங்
கன்சேவித்துவருகிற எங்களுடைய தேவனே
அக்கினி எரிகிறகுளையினின்றும் எங்களைவிடு
விக்கவல்லவர், இராசனே, உமதுகையினின்றும்
யெ அவர் எங்களை விடுவிப்பாரே.—எப்படியானாலு
ம இராசாவே, நாங்கள் உம்முடைய தேவர்க
ளைச்சேவிக்கவும், நீர் ஸ்தாபித்த பொன்விக்கிர
கத்துக்குப் பூசைசெய்யவும் மாட்டோமென்ற
பித்துகொள்ளுமென்றார்கள்.

வக அப்பொழுது நெபுகத்நெச்சர் உக்கிரம்நிறைந்
துபேசி, ஷாதிராக், மேஷக், அபேத்திகோ என்
பவர்களுக்குவிரோதமாய் முகம்வேறுபட்டு, சா
தாரணமான அளவிலும் குளை ஏழுமடங்குகிமா
ன உஷ்டணங்கொள்ளப்பண்ணும்படி கட்டளை
உயிட்டான்.—ஷாதிராக், மேஷக், அபேத்திகோ என்
பவர்களை அக்கினி எரிகிறகுளையிற் தள்ளும்படி
அவர்களைக் கட்டும்பொருட்டுத்தன்சேனையில்
பராக்கிரமவீரர்களுக்குக் கட்டளையிட்டான்.—

உக அப்பொழுது அந்தப்புருஷர்கள் தங்கள்போர்
வைகள், தங்கள் அங்கிகள், தங்கள்பாசைகள்மு
தலிய உடைகளோடே கட்டப்பட்டு, அக்கி
னியெரிகிற குளையின்மத்தியில் தள்ளப்பட்டார்
உஉகள்.—இராசாவின் கட்டளை மகா உறுதியாயிருந்
ததினாலும், குளை மிகவும் உஷ்டணமாயிருந்ததி
னாலும், அக்கினிச்சவாலு ஷாதிராக், மேஷக்,
அபேத்திகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டு

உக போன அந்தமனுஷரைக்கொன்றது.—ஷாதிராக்,
மேஷக், அபேத்திகோவென்னும் அம்மூன்று பு
ருஷருங்கட்டிண்டவர்களாய், அக்கினி எரிகிற
உச சவாலையின்மத்தியில் விழுந்தார்கள்.—பின்பு இரா
சாவாகிய நெபுகத்நெச்சர் பிரயித்து, விரைந்தெ
ழுந்து, தன்மந்திரிமாணைநோக்கி, மூன்றுபுருஷ
ரையல்லவாகட்டி அக்கினிமத்தியில் எறிந்தோ
மென்றசொல்ல, அவர்கள் இராசாவுக்குத்தரமா
உடுக, ஆம், இராசனே யென்றார்கள்.—அவன், நாலு
பேர் விடுதலையாய் அக்கினிக்குள் உலாவுகிற
தைக் காண்கிறேன், அவர்களுக்கு ஒருசேதமு
மில்லை: நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனைப்
போலிருக்கின்றதென்றான்.

உச அப்பொழுது நெபுகத்நெச்சர் எரிகிற அக்கி
னிக்குளையின் வாசலிடத்தில்போய், சருவத்துக்
குமேலான தேவனுடைய தாசராகிய ஷாதிரா
க், மேஷக், அபேத்திகோஎன்பவர்களை, நீங்
கன்புறப்பட்டுவாருங்கொன்று கூப்பிட்டான்.
அப்பொழுது ஷாதிராக், மேஷக், அபேத்திகோ
என்பவர்கள் அக்கினியினின்று புறப்பட்டுவர்
உஎ தார்கள்.—பிரபுகளும், அதிகாரிகளும், அதிபதி
களும், இராசாவின் மந்திரிமாறும் ஏகமாய்க்கூ
டி, அந்தப்புருஷருடைய சரீரங்களில் அக்கினி
பற்றாமலும், அவர்களுடையதலைமயிரில் ஒன்றுங்
கருகாமலும், அவர்கள் வஸ்திரங்கள்சேதப்படா
மலும், அக்கினியின்மணம்அவர்கள்சரீரங்களில்

பிடியாமலுமிருந்ததைக் கண்டார்கள்.—பின்பு உய
நெபுகத்நெச்சர், ஷாதிராக், மேஷக், அபேத்தி
கோ என்பவர்களுடைய தேவன் வாழ்த்தப்பட
டக்கடவர், அவர்கள் தங்களுடைய தேவனை
யேயன்றி வேறொரு தேவனைச்சேவித்து நமஸ்க
ரியாமல், அவரையேநம்பி, இராசாவின் வாக்
கைத்தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்பித்ததினால்
அவர் தமது தூதனை அனுப்பி, தம்மில் நம்பிக்
கைவைத்த தமது அடியாரை விடுவித்தார்.—ஆ உக
னபடியினால் ஷாதிராக், மேஷக், அபேத்திகோ
என்பவர்களுடைய தேவனுக்குவிரோதமாக
யாதாகிலும் ஒருகுறைகூறும் எந்தச்சனங்களும்,
எந்தச்சாதியாரும் எந்தப்பாலைஷக்காரரும் துண்
டிக்கப்படுவார்கள், அவரவரின் எருக்களமான
கப்படுமென்று ஒருநிர்ணயம் என்னுள்வற்படுத்
தப்பட்டது: இவ்வதமாய்விடுவிக்கவல்ல தே
வன் வேறொருவருமில்லையென்றான்.—அப்பொ
கய முது இராசா பாபேல் தேசத்தில், ஷாதிராக்கை
யும், மேஷக்கையும், அபேத்திகோவையும் மேன்
மைப்படுத்தினான்.

ச. அதிகாரம்.

க. நெபுகத்நெச்சர் தேவனுடைய மகத்துவத்
தையுணர்ந்துசொல்லல்: ச. அவன்சொப்பனங்
காணல்: க. அந்தச்சொப்பனத்தைவிவரித்தல்:
வக. தானியேல் அந்தச்சொப்பனத்தின்தாற்பரி
யத்தைவிவரித்தல்: உஅ. அந்தத்தாற்பரியஞ் சித்
தியாதல்.

இராசாவாகிய நெபுகத்நெச்சர் பூமியெங்கும்
வாசம்பண்ணுகிற நாஞ்சாதியாரும், நாஞ் பா
லைஷக்காரருமாகிய சகல சனங்களுக்கும் எழு
திக்கொள்வது; சமாதானம் உங்களுக்குப்பெரு
கக்கடவது.—மேலான தேவன் என்னிடத்தில்
செய்த அடையாளங்களையும், ஆச்சரியமான கி
ரியைகளையும் பிரசித்தப்படுத்துவது நலமென்ற
கிணக்குத்தோன்றிற்று.—ஆ, அவருடைய அடை
யாளங்கள் எவ்வளவு மேன்மையுள்ளவைகள்;
அவருடைய ஆச்சரியமானகிரியைகள் எவ்வள
வு பராக்கிரமமுள்ளவைகள்; அவருடைய இராச்
சியம், நித்திய இராச்சியம், அவருடைய கர்த்
தத்துவம் தலைமுறைகள்தோறுமுள்ளது.

நெபுகத்நெச்சராகியநான்என்வீட்டிலேசெள
க்கியத்தைஅடைந்து, என்அரமனையில்வாழ்வுள்
ளவறையிருந்தகாலத்தில்,—என்னைப்பயப்படுத்தி
ரு ஒருசொப்பனத்தைகண்டேன், நான்என்மஞ்
சத்திலிருக்கையில், எனக்குண்டான சிந்தனைக
ளும், என் தலையில் தோன்றிய தரிசனங்களும்,
என்னைக்கலங்கச்செய்தன.—ஆதலால் சொப்ப
கூ னத்தின் தாற்பரியத்தைஎனக்குத் தெரிவிக்கும்ப
டிக்குப்பாபேலிலுள்ள சகலவித்துவான்களையும்
என்னிடத்திற் கொண்டுவரும்படி கட்டளையிட்
டேன்.—பின்பு மாயாவித்தைக்காரர்களும், சணி
எ தரும், கல்தேயரும், சோதிடரும் என்னிடத்தில்
வர, நான் சொப்பனத்தை அவர்களுக்குத்தெரி

(உடு) ஏசா.சக.கூ. யோபு.க.சு. யோபு.கூ.அ.டு. சங்.கூ.எ.(உஎ)எயி.யக.கூ.ச. (உஅ) சங்.கூ.எ.அ. ஏரே.யெ.எ.—
(ச. அதி. கூ.) அதி.க.உச.உஎ. (டு) அதி.உ.க.உஅ.உக. (எ) அதி.உ.உ.

வித்தேன்; அவர்களோ அதின் தாற்பரியத்தைச் சொல்லவில்லை.

- அ என் தேவனுடைய நாமத்தின்படி பேல்திஷாட்சரென்று பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவருடைய ஆவியைப்பெற்ற தானியேலோ முடிவில் என்னிடத்தில்வர, நான் அவன் முன்னிலையில் என் சொப்பனத்தை விவரித்தேன்.—மாயாவிசுக்குப் பிரதான அதிபதியாகிய பேல்திஷாட்சரே, பரிசுத்த தேவருடைய ஆவி உன்னிடத்திலிருக்கின்றது, எந்தமறைபொருளையும் அறியாது உணக்கரிதல்ல, இது எனக்குத்தெரியும், ஆதலால் எனக்குண்டான சொப்பனதரிசனங்களையும், அவைகளின் தாற்பரியத்தையும் எனக்குச்சொல்லு.—நான் படுத்திருக்கிற பொழுது தலையில் தோன்றிய தரிசனங்களைப்பார்க்கையில் பூமியின்மத்தியில் மிகவும் உயரமான ஒருவிருட்சத்தைக் கண்டேன்.—அந்தவிருட்சம் வளர்ந்து, பருத்து, பூமியினெல்லே வரைக்கும் காணப்படத்தக்கதாக வானமளவும் உயர்ந்தது.—அதின் இலைகள் அழகும், அதின்கனி மிகுதியாயிருந்தன, அதுயாவற்றிற்கும் உணவுப்பொருளாயிருந்தது; அதின் நிழலில்காட்டுமிருகங்கள் தங்கின, அதின்கொப்புகளில் ஆகாயத்துப்பறவைகள் வசித்தன, சகல பிராணிகளும் அதினால் உணவுப்பொருளைப்பெற்றன.—பின்பு நான் படுத்திருக்கையில் தலையிலே தோன்றிய தரிசனங்களைப் பார்த்தபொழுது, காவலாளனாகிய பரிசுத்தனொருவன் வானத்தினின்றும் இறங்கக்கண்டேன்.—அவன் உரத்த சத்தமிட்டு, இந்தவிருட்சத்தைத்தறித்து, இதின் கொப்புகளைவெட்டி, இதின் இலைகளை உதிர்த்து, இதின்கனிவெள்தொழுகைகள்: இதின் கீழுள்ள மிருகங்களும், இதின் கொப்புகளிலுள்ள பறவைகளும் விலக்கக்கடவன.—இதின் வேர்களுள்ள அடிமரம் இரும்பினாலும் பித்தளையினாலுமாகிய விலங்கு இடப்பட்டு, பூமியில் வெளியிலுள்ள பசும்புல்லின்மத்தியில் இருக்கக்கடவது; ஆகாயத்துப் பனியினால் நனைக்கப்படுவதாக, மிருகங்களோடே பூமியின் பூண்டில் அவனுக்குப் பங்கிருக்கக்கடவது.—அவனுடைய இருதயம் மனுஷனுடைய இருதயமாயிராமல் மாற, மிருகத்தின் இருதயம் அவனுக்குக்கொடுக்கப்பட்டக்கடவது; இவ்வீதமாய் அவனுக்குமுன் ஏழு காலங்கள் செல்லவேண்டும்.—சருவத்திற்குமேலானவர் மனுஷருடைய இராச்சியத்தில் ஆளுகைசெய்து, தமக்குப் பிரியமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுத்தது, மிகவும் நீசரானமனிதரை அதின்மேல் ஏற்படுத்தியிருக்கிறாரென்று சீவனுள்ளோர் அறியும்படிக்கு, காவலாளரின்தீர்ப்பினால்வாக்கும், பரிசுத்தர்களின் கட்டளை யினால் இச்சங்கதியுமாயினவென்றான்.—பெருகத்

நெச்சரென்னும் இராசனாகிய நான் இந்தச்சொப்பனத்தைக் கண்டேன். பேல்திஷாட்சரே, இப்பொழுது நீ இதின் தாற்பரியத்தைத்தெரிவி, என் இராச்சியத்திலுள்ள எந்தவித்துவானாலும் இதின் தாற்பரியத்தை எனக்குத்தெரிவிக்கக்கூடாது; ஆகிலும் பரிசுத்த தேவருடைய ஆவியுள்ளவனாகிய நீதெரிவிக்கக்கூடுமென்றான்.

பேல்திஷாட்சரென்னும் நாமம்பெற்ற தானியேல் ஏறக்குறைய ஒரு நாழிகையளவுநீதிக்கத்து, சிந்தித்து, கலங்கினான். அதினால் இராசா அவனைநோக்கி, பேல்திஷாட்சரே, சொப்பனமும், அதின் தாற்பரியமும் உன்னைக்கலங்கப்பண்ணுதிருக்கக்கடவனவென்று சொல்ல, பேல்திஷாட்சர் உத்தரமாக, என் ஆண்டவனே, அந்தச்சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும், அதின் தாற்பரியம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவன.—நீர்கண்ட விருட்சம் உயர்ந்து, பருத்து, பூமிஎங்குங்காணப்படத்தக்கதாகவானமளவும் உயர்ந்து,—அமுதுள்ள இலைகளையும் மிகுதியானகையுமுடையதாகி, எல்லாவற்றிற்கும் உணவுப்பொருளைத்தந்தது; அதின்கீழே காட்டுமிருகங்கள்தங்கின, அதின்கொப்புகளில் ஆகாயத்துப்பறவைகள் வசித்தன.—இராச உடனே, நீரே அது, நீர் விருத்தியடைந்து பலவானவீர்: உம்முடைய மகிமை உன்னதமாகி வானத்தை அளவுகின்றது, உம்முடைய கர்த்தத்துவம் பூமியினெல்லேவரைக்குமுள்ளது.—இந்த விருட்சத்தைத்தறித்து, இதை அழித்துவிடுங்கள்; இதின் வேர்களாகிய அடிமரம்மாத்திரம் இரும்பினாலும் பித்தளையினாலுமாகியவிலங்கு இடப்பட்டு, பூமியில் வெளியிலுள்ள பசும்புல்லின்மத்தியில் இருக்கவும், ஆகாயத்துப்பனியினால் நனைக்கப்பட்டு மிருகங்களோடே பங்கைப்பெறவும், இவ்வீதமாய் ஏழு காலம் அவனுக்கு முன் செல்லவங்கடவனவென்று சொல்லி, வானத்தினின்றும் இறங்கின பரிசுத்தகாவலாளன் ஒருவன்வர, இராசாகிய நீர்கண்டீர்.—இராசனே, தாற்பரியமீது, என் உசு ஆண்டவனாகிய இராசாவின்மேல் வரும்படி சருவத்திற்கு மேலானவர் செய்ததீர்ப்பு இது.—சனங்கள் உம்மை மனுஷரினின்றும் விலக்குவார் உடுகள், நீர் காட்டுமிருகங்களோடே வாசம்பண்ணுவீர், மாடுகளைப்போலப் புல்லமேய்ந்து, ஆகாயத்துப்பனியில் நனைவீர், சருவத்திற்குமேலானவர் மனுஷருக்குள் ஆளுகைசெய்து, தமக்குப் பிரியமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறாரென்று நீர் அறிந்துகொள்ளும்வரைக்கும், இப்படியே ஏழு காலங்கள் உம்மேல் செல்லும்.—வா உசுனங்கள் ஆளுகைசெய்கின்றனவென்று நீர் அறிந்துகொள்ளும்பொழுது, உம்முடைய இராச்சியம் ஸ்திரமாகும்; ஆதலால் விருட்சத்தின் வேர்களுள்

(அ) அதி.க.எ. ஏசா.சு.க.யெ. அதி.உ.யெ. (ஆ) அதி.உ.ச.அ. (இ) எசே.க.க.க., வச.உ.ய. (உ) எசே.க.யெ.உ.க.புல.ச.உ.ய. (ஈ) சங்.க.உ.ய. உபா.க.க.உ. சக.யெ. (ஊ) யூதா.யெ. (ஐ) மத்.க.யெ. எசே.க.க.யெ. (ஐச) அதி.யெ. க. அதி.யெ. (யெ) சங்.க.யெ. அதி.உ.உ.க. (யா) ஆதி.சக.அ.யெ. (யக) எரே.உ.க.எ. (உ) வச.யெ.யெ. (உஉ) அதி.உ.க.அ. எரே.உ.எ.ச.எ.அ. (உக) வச.யெ. அதி.உ.உ.க. (உஊ) வச.க.உ. சங்.க.உ. சங்.அ.க.யெ. எரே.உ.உ.க. (உச) மத்.உ.க.உ. ஓக்.யெ.யெ.உ.க.

என் அடிமரத்தை விட்டுவிடவேண்டுமென்று கட்டி
 உடனையிட்டார்கள்.—ஆகையால் இராசனே, நான்
 சொல்லும் ஆலோசனையை நீர் அங்கிகரித்துக்
 கொண்டு, நீதியைச் செய்து, உமது பாவங்களை
 யும், தரித்திரருக்குத் தயைசெய்து, உம்முடைய
 அக்கிரமங்களையும் அகற்றுவீராக; அப்படியா
 லால் உம்முடையவாழ்வு நீடித்திருக்கவுங்கூடும்.
 ௨௮ இவைகளைல்லாம் இராசாவாகிய நெபுகத்
 ௨௯ நெத்சர்மேல் வந்தன.—பன்னிரண்டுமாதஞ்சென்
 ௩௦ தின்பு இராசா பாபேலிலுள்ள அரமனையின்
 ௩௧ மேல் உலாவுகையில்,—இது என் மகிமைப்பிரசா
 பத்தினியித்தம் என்பராகக் கிரமத்தின் வல்லமை
 யினால் இராசதானியாக நான் கட்டின பெரிய
 பாபேலல்லவாவென்று இராசாசொன்னான்.—
 ௩௨ இவ்வாக்கு இராசாவின் வாயினின்று புறப்ப
 ட்மாதத்திரத்திலே வானத்தில் தோன்றியவாக்கு,
 இராசாவாகிய நெபுகத் நெத்சரே, இராச்சியம் உன்
 ௩௩ னைவிட்டு நீங்கிற்று.—உன்னைச் சனங்கள் மனி
 தர்களினின்று விலக்குவார்கள், காட்டுமிருகங்க
 ளோடே தங்குவாய்: மாடுகளைப்போலப் புல்லு
 மேய்வாய், சருவத்திற்கு மேலானவர் மனுஷ
 னுடைய இராச்சியத்தில் ஆளுகைசெய்து, தமக்
 குப்பரியமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கி
 ௩௪ ரு என்று நீ அறிந்துகொள்ளும்வரைக்கும் ஏழு
 காலங்கள் உன்மேற்செல்லுமென்று உனக்குச்
 சொல்லப்பட்டிருக்கின்றதென்பதைச் சொல்
 ௩௫ விற்று.—அந்நாழிகையில் நெபுகத் நெத்சரிடத்தில்
 காரியம்நிறைவேறலாயிற்று: அவன்மனுஷர்களி
 னின்று விலக்கப்பட்டு, மாடுகளைப்போலப்புல்
 ௩௬ லைமேய்ந்தான், அவனுடைய தலைமயிர் கழுகு
 களின் இறகைப்போலவும், அவனுடையநகங்
 கள் பட்டிகளுடைய நகங்களைப்போலவும் வ
 ௩௭ ளும்வரைக்கும் அவன்சீரம் ஆகாயத்துப்பனி
 ௩௮ யில் நனைந்தது.—அந்நாள்கள்சென்றபின்பு நெ
 புகத் நெத்சராகிய நான் என் கண்களை வானத்துக்
 கு ஏறிட்டேன், என்முத்தி எனக்குத்திரும்பிவந்
 ௩௯ தது, சருவத்திற்குமேலானவரைவாழ்த்துதல்செய்
 து, என்நெண்ணைக்குமிருக்கிறவரைத் துதித்துப்
 புகழ்ந்தேன், அவருடைய கர்த்தத்துவம் நித்திய
 கர்த்தத்துவம், அவருடைய இராச்சியம் தலைமு
 ௪௦ றைகள் தோறும் நிற்கின்றது.—பூலோகத்தார்யாவ
 ரும் இல்பொருள் போலெண்ணப்படுகிறார்கள்:
 அவர்வானத்தின் சேனைக்குள்ளும் பூலோகத்தா
 ௪௧ ருக்குள்ளும் தமது சித்தத்தின்படி செய்துவருகி
 ருர்: அவருடையகையைத்தடுத்தி, என்னசெய்
 கிறீரென்று அவரைநோக்கிச் சொல்லத்தக்கவ
 ௪௨ ளெருவனுமில்லை யென்றேன்.—அந்தச்சம
 யத்தில் என்முத்தி என்னிடத்திலவந்தது; என் இ
 ராச்சியத்துக்கு ஐசுவரியத்தைத் தருவதற்குச் சம்
 பிரமமும் மகிமைப்பிரகாசமுந் திரும்பிவந்தன;

என் மந்திரிமாறும் என்பிரபுகளும் என்னைத்தே
 டினார்கள்; நான் என் இராச்சியத்திலெஸ்திரமாத்
 கப்பட்டேன், என்மகத்துவம் யிகவும் அதிகரித்
 தது.—நெபுகத் நெத்சராகிய நான் பரமண்டலத்தி
 ௪௩ ளுள்ள இராசாவைப்புகழ்ந்து, அவரைமேன்மை
 பாராட்டிக் கணம் பண்ணுகிறேன், அவருடைய
 யசகலகிரியைகளுஞ்சத்தியம், அவருடையவழி
 கள் நியாயமானவைகள்: அவர்கருவங்கொண்
 ௪௪ டெடக்கிறவர்களைத் தாழ்த்தவல்லவராயிருக்கிற
 ரென்பதேயாம்.

டு. அதிகாரம்.

௧. பேல்ஷாத்சர் விருந்துசெய்தல்: டு. சுவரின்
 மேல்விரலெழுதல்: டி. வித்துவான்களுக்குத்தெ
 ரியாதென்றுகண்டு தானியேலேவழைத்தல்:
 ௨. டி. இராசா தானியேலுடன் சம்பாஷித்தல்:
 ௩. டி. தானியேல் இராசாவைக்கண்டித்து எழுத்
 தின் அர்த்தத்தை வெளிப்படுத்தல்.

இராசாவாகிய பேல்ஷாத்சர் தன்னுடைய பிர
 ௧ புகளில் ஆயிரம்பேருக்கு ஒரு மகாவிருந்துசெய்
 தான்; அவ்வாயிரம் பெயர்களுக்குமுன் திராட்
 ௨ சரசத்தைக் குடித்துக்கொண்டிருந்தான்.—பேல்
 ஷாத்சர் திராட்சரசத்தை ருசித்திருக்கையில், இ
 ராசாவாகியதானும், தன் பிரபுகளும், தன்மனை
 களும், தன்வைப்பாட்டிகளும் குடிப்பதற்கு அ
 வன் தன் பாட்டனாகிய நெபுகத் நெத்சர் யெரூ
 ஷலேமின் தேவாலயத்தினின்றுகொண்டு வந்த
 பொன்வெள்ளிப்பாத்திரங்களைக்கொண்டெவரும்
 ௩ படி கட்டளையிட்டான்.—அப்பொழுது யெரூ
 ஷலேமிலுள்ள தேவாலயமாகிய வீட்டிலிருந்து
 ௪ எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களை அவர்கள்
 கொண்டெவந்தார்கள்; இராசாவும், அவனுடைய
 பிரபுகளும், அவனுடையமனைவிகளும், அவனு
 ௫ டையவைப்பாட்டிகளும் அவைகளிலே குடித்
 தார்கள்.—அவர்கள் திராட்சரசத்தைக்குடித்து
 ௬ பொன், வெள்ளி, பித்தளை, இரும்பு, மரம், கல்
 லென்பவைகளாகிய தேவர்களைப்புகழ்ந்தார்கள்.

அச்சமயத்தில் ஒருமனுஷனுடைய கைவிரல்
 ௭ கள்தோன்றி அரமனையிலே சாந்துபூசப்பட்டச
 வரின்மேல் விளக்குக்கெதிராக எழுதின: எழு
 தினகையறுப்பைஇராசாகண்டான்.—அதினால்
 ௮ இராசாவின்முகம் வேறுபட்டது, அவனுடைய
 சிந்தனைகள் அவனைக்கலக்கப்பண்ணின, அவ
 னுடைய இடுப்பின் பொருத்துகள் தளர்ந்தன,
 அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று
 ௯ மோதியடித்தன.—இராசா உரத்தசத்தமிட்டுக்க
 ள ணிதரையும், கல்தேயரையும், சோகிடரையும் அ
 மைத்துவரச்சொன்னான். பின்பு இராசாபேசி,
 பாபேலிலுள்ள வித்துவான்களைநோக்கி, இந்த
 ௧௦ எழுத்தைவாசித்து இதின் அர்த்தத்தை எனக்கு
 வெளிப்படுத்துகிறவனெவனோ, அவன் இரத்தாம்

(௨௭)௧.பேதுரு.௪.௮. சங்.௪.௧.௧. க.இரா.௨.௧.௨௮. (௩௦) நீதி.௩.௧.௩. (௩௧) லாக்.௩.௨.௨.௩. வச.௨.௪. (௩௨) வச.
 ௨.௩. (௩௪) வச.௨.௧. அதி.௩.௨.௭. வெளி.௪.௩. சங்.௩.௩.௩. மீகா.௪.௭. லாக்.௧.௩.௩. (௩௬) ஏசா.௪.௩.௩.௩.௩. சங்.
 ௩.௩.௩.௩. யோபு.௩.௩.௩. யோபு.௩.௩.௩. ஏசா.௪.௩.௩. ரோ.௩.௩.௩. (௩௭) யோபு.௪.௩.௩.௩. நீதி.௨.௨.௪. மத்.௧.௩.௩. (௩௮)
 சங்.௩.௩.௩. வெளி.௩.௩.௩. யாத்.௩.௩.௩. (௩. அதி. ௧.) எஸ்த.௧.௩. (௨) எரே.௩.௩.௩. எரே.௨.௭.௭. ௨.சாமு.௩.
 ௭. ௨.நா.௩.௩.௩. (௩) வெளி.௩.௩.௩. (௪) ஏசா.௩.௩.௩. (௫) எஸ்த.௩.௩. (௬) அதி.௨.௨. ஏசா.௪.௩.௩. அதி.௧.௩.

பரமும், கழுத்திலே பொற்சரப்பணியுந் தரிக்கப் பட்டு, இராச்சியத்தில் மூன்றாம் அகிபதியாயிருப்பான் என்றான்.—அப்பொழுது இராசாவின் வித்துவான் கெனெல்லாரும் வந்தார்கள்: ஆளுநர் அவர்களால் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அந்தத்தை இராசாவுக்கு வெளிப்படுத்தவும் கூடாமற் போயிற்று.—அப்பொழுது இராசாவாகிய பேல்ஷாட்சர் மிகவும் கலங்கினான், அவனுடைய முகம் வேறுபட்டது, அவனுடைய பிரபுகளுந் திகைத்தார்கள்.

ய இராசாவும் அவனுடைய பிரபுகளுஞ் சொன்னவைகளை இராசாத்திகேள்விப்பட்டுப்போசனைசாறியில் வந்தான்: இராசாத்தி, இராசனே, என்னைக்கும் வாழ்க: உம்முடைய சிந்தனைகள் உம்மைக்கலங்கப்பண்ணவும், உமது முகம் வேறுபடவும் வேண்டவெனில்லை.—பரிசுத்தமுள்ள தேவருடைய ஆலியைப்பெற்றவனெருவன் உமது இராச்சியத்திலிருக்கிறான்: உம்முடைய பிதாவின் நான்களில் ஒளியும், புத்தியும், தேவர்களின் ஞானத்தைப்போன்ற ஞானமும் அவனிடத்தில் உட்காணப்பட்டன.—அவனிடத்தில் சிரேஷ்ட ஆவியும், ஞானமும், புத்தியும், சொப்பனத்தின் தாற்பரியத்தைத்தெரிவித்து, கடினமானவாகியவர்களை வெளிப்படுத்தி, சந்தேகங்களை அறுக்கத்தக்க புத்தியுங்காணப்பட்ட தினியித்தம் உம்முடைய பாட்டனாகிய நெபுகதநெச்சரென்னும் இராசாவை அவனை மாயாவித்தைக்காரர்களுக்கும், கணிதருக்கும், கல்தேயருக்கும், சோதிடருக்கும் பிரதானியாய் ஏற்படுத்தினார், அவனுடைய பெயர்தானியேல், இராசா, பேல்ஷாட்சரென்று அவனுக்குப் பெயரிட்டார்: அந்தத் தானியேல் அழைக்கப்பட்டவன், அவன் தாற்பரியத்தை வெளிப்படுத்தவானென்றான்.—அப்பொழுது தானியேல் இராசாவிடத்தில் வர அழைக்கப்பட்டான். இராசாதானியேலே நோக்கி, என்பாட்டனாகிய இராசா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் நீ அல்லவா.—நீ தேவருடைய ஆலியைப்பெற்றிருக்கிறாயென்றும், ஒளியும், புத்தியும், சிரேஷ்ட ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டனவென்றும் நான்கேள்விப்பட்டேன்.—இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் தாற்பரியத்தை எனக்கு வெளிப்படுத்துகிறதற்கும் வித்துவான்களுக்கணிதரும் என்னிடத்தில் அழைக்கப்பட்டார்கள்: அவர்களால் இதின் தாற்பரியத்தை வெளிப்படுத்தக் கூடாமற் போயிற்று.—நீ தாற்பரியத்தை வெளிப்படுத்தி, ஐயமறுப்பாயென்று நான் உன்னைக்குறித்துக்கேள்விப்பட்டேன்: நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் தாற்பரியத்தை எனக்குத்தெரிவிக்கவும் கூடுமெயாகில், நீ இரத்தாம்பரமும், கழுத்திலே பொற்சரப்பணியுந் தரிக்கப்பட்டு, இராச்சி

யத்தில் மூன்றாம் அகிபதியாயிருப்பாயென்றான். அப்பொழுது தானியேல் இராசாவுக்குத்தர வளமாக, உம்முடையவெகுமானங்கள் உம்மிடத்திலிருக்கட்டும், உம்முடைய உபகாரங்களை வேறெருவனுக்குக்கொடும்; நான் இராசாவுக்கு இந்த எழுத்தை வாசிப்பேன், இதின் தாற்பரியத்தையும் தமக்குத்தெரிவிப்பேன்.—இராசனே, சருவத் யுகிறிருமேலான தேவன் உம்முடைய பாட்டனாகிய நெபுகதநெச்சரென்னைக்கு இராச்சியத்தையும், மகிமையையும், பிரதாபத்தையும், சம்பிரமத்தையும்கொடுத்தார்.—அவர் அந்த மகிமையை அவனுக்குக்கொடுத்ததினால் சகல சனங்களும், சாதியாரும், பாலைஷக்காரரும் அவனுக்கு முன்பாக கெடுக்கப்பட்டிருந்தார்கள்: அவன் தன் சித்தத்தின்படி ஒருவனைக்கொல்லுவான்; தன்னுடைய சித்தத்தின்படி ஒருவனை உயிரோடே காப்பான்; தன்னுடைய சித்தத்தின்படி ஒருவனை உயர்த்துவான்; தன் சித்தத்தின்படி ஒருவனைத் தாழ்த்துவான்.—அவன் இருதயங்கருவங்கொண்டிருவத் தினிலும் மனங்கடினமடைந்தபொழுது, தன் இராசரிக்காசனத்தினின்றும் நீக்கப்பட்டான், அவனுடைய மகிமையை அவனைவிட்ட கற்றினர்கள்.—சருவத்திருமேலான தேவன் மனுஷனுடைய உக இராச்சியத்தில் ஆளுகை செய்து, தமக்குப்பிரியமானவனை அதற்குமேலாக ஏற்படுத்துகிறாரென்று அறிந்துகொள்ளுமளவும் அவன் மனுஷத்திரினின்றும் அகற்றப்பட்டான், அவன் மனம் மிருகத்துக்குச் சமானமாயிற்று, காட்டுக்கழுதைகளோடே வாசம்பண்ணினான்: மாடுகளைப்போலப்புவில்லேமேயந்தான், அவன் சரீரம் ஆகாயத்துப்பனியிலே நனைந்தது.—பேல்ஷாட்சரே, அவர் பேரனான உட்கியரீர் இவைகெனெல்லாவற்றையுமறிந்தும் உமது இருதயத்தைத் தாழ்த்தாமல்,—பரமண்டலத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உன்னதப்படுத்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக்கொண்டெவந்தார்கள், நீரும், உமது பிரபுகளும், உமது மனைவிகளும், உமது வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சரசத்தைக்குடித்தீர்கள்; அல்லாமலும், தமதுகையிற்கொண்டிருக்கிற உமது சுவாசத்துக்கும், உமது வழிகெனெல்லாவற்றிற்கும் அகிகாரியாகிய தேவனை நீர்கனம் பண்ணைமல், காணவும், கேட்கவும், உணரவும் கூடாதவெள்ளி, பொன், பித்தளை, இரும்பு, மரம், கல்லென்பவைகளாகிய தேவர்களைப்புகழ்ந்தீர்.—அப்பொழுது அந்தக்கையறுப்பு அவரா உசல் அனுப்பப்பட்ட, இந்த எழுத்து எழுதப்பட்டது. எழுதப்பட்ட எழுத்து, மினே, மினே, திகேல், உடு யூபார்சின் என்பதே.—இந்த வசனத்தின் தாற்பரியமாவது: மினே யென்பதற்கு தேவன் உன் இராச்சியத்தைத்தொகுத்து முடிவெசைய்தாரென்பதும்,—திகேலென்பதற்கு, நீ தராசிலே தூக்க உவ

(அ) அதி.உ.உஎ. (க) அதி.உ.உ. (ய) அதி.உ.ச. (யக) அதி.உ.ச.அ. வச.உ. அதி.ச.க. (யஉ) அதி.ச.க. அதி.க.எ. (யச) வச.யக.யஉ. (யது) வச.எ.அ. (யசு) வச.எ. (யஎ) அதி.உ.ச. (யஅ) அதி.உ.க.எ.க.அ. (யக) எரே.உ.எ.எ. அதி.க.ச. (உய) அதி.ச.க.ய.க.எ. யாத்.யஅ.யக. (உக) அதி.ச.க.உ., அதி.ச.ய.எ.உ. (உஉ) உ.நா.எ.க.க.உ.க. (உக) வச.க.ச. சங்.ய.உ.க.உ. எரே.ய.உ.க. (உஎ) யோபு.க.க.ச. சங்.ச.உ.க. எரே.க.க.ய.

கப்பட்டிக் குறைவாய்க் காணப்பட்டாயென்ப
உஅதும்,—பிரேஸ் என்பதற்கு, உன் இராச்சியம்பிரி
வுபட்டு மேதியருக்கும் பார்சியருக்கும் கொடுக்
உக கப்பட்டதென்பதுமாமென்றான்.—அப்பொழு
து பேல்ஷாத்தர் தானியேலுக்கு இரத்தாம்பரத்
தையும், அவனுடையகழுத்தில் பொற்சரப்பணி
யையும் தரிக்கும்படிக்கும், அவன் இராச்சியத்
தில்மூன்றாம் அநிபதியாயிருக்கவேண்டுமென்று
அவனைக்குறித்துப்பிரசித்தம்பண்ணும்படிக்கும்
கட்டளையிட்டான்.

௩௩ அன்றிரவில்கல்தேயரின் இராசாவாகியபேல்
௩௪ ஷாத்தர் கொலைசெய்யப்பட்டான்.—மேதியனா
ன தாரியாவெஷ் அறுபத்திரண்டாம் வயதில் இ
ராச்சியத்துக்கு இராசாவானான்.

சு. அதிகாரம்.

௧. தானியேலைத் தாரியாவெஷ் கர்த்தத்துவத்தில்
ஏற்படுத்தல்: ச. அநிபதிகள் அவனுக்கு விரோ
தமாய்த் துராலோசனைசெய்தல்: டி. அவன் சிங்
கக்குகையில் தள்ளப்பட்டல்: டிஅ. அவன் இரட்
சிக்கப்பட்டதிரியமித்தம் அவன் சந்தோஷப்பட
டல்: உடு. அவன்சத்துருக்கள்நாசமடைதல். சம
ஸ்த சனங்களுக்கும் பிரசித்தப்பத்திரத்தைய
னுப்பல்.

தாரியாவெஷ் இராச்சியம்முழுவதையும்ஆளும்
படிக்கு தனது இராச்சியத்தில் தூற்றிருபது அ
௨ திகாரிகளையியித்து,—அந்த அதிகாரிகள் இரா
சாவுக்கு நஷ்டம்வராதுபடிக்கணக்கு ஒப்பிக்கும்
பொருட்டு, அவர்களுக்குமேலாக மூன்றுபே
ரைப்பிரதானிகளாகஏற்படுத்தத்தீர்மானித்தான்;
௩ அம்மூவரில்தானியேலே தலைவன்.—தானியேல்
சிரேஷ்ட ஆவியையுடையவனானபடியினால் பிர
தானிகளிலும், அதிகாரிகளிலும் அதிகம்மதித்
கப்பட்டான்; ஆகையால் இராசன் இராச்சிய
முழுவதற்கும் அவனை அதிகாரியாக ஏற்படுத்த
விரும்பினான்.

௪ அப்பொழுது பிரதானிகளும் அதிகாரிகளும்
இராச்சியத்தைக்குறித்துத் தானியேலுக்குவிரோ
தமாக யாதாயினும்ஒருகுற்றம்பிடிக்கவகைதேடி
னார்கள்; ஒருகுற்றங்குறைகாணவில்லை; அவன்
உண்மையுள்ளவனையிருந்தபடியினால் அவனிட
த்தில் ஒரு தவறும் ஒரு குற்றமுங்காணப்படவில்
லை.—அப்பொழுது அந்தமனுஷர் இந்தத்தானியே
லைக்குறித்து,இவனுடையதேவன்விதித்த பிரமா
ணத்திலல்லாமல், வேறொன்றில் குற்றம்பிடிப்ப
௬ து அரிதென்று சொல்லிக்கொண்டார்கள்.—பின்பு
௭ பிரதானிகளும் அதிகாரிகளும் இராசாவினிட
த்தில் சந்தடியாய்க்கூடி, தாரியாவெஷ் இரா
சனே, நீர் என்றைக்கும்வாழ்க.—இராசனே,முப்
பதுநான்வரையில் எவனாகிலும் உம்மையேயன்
றி எந்தத் தேவனையாயினும், மனுஷரையாயினும்
பிரார்த்தனைபண்ணினால், அவன் சிங்கக்
களின் குகையில் தள்ளப்படும்படிக்கு இராச

கட்டளையையும், ஒரு உறுதியான நியமத்தையும்
ஏற்படுத்தவேண்டுமென்று இராச்சியத்தின்சமஸ
தபிரதானிகளும், அநிபதிகளும்,அதிகாரிகளும்,
மந்திரிமாறும், சேனாபதிகளும் வகமாய்க்கூடி ஆ
லோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.—ஆத
அ லால்இராசனே,நீர் இப்படிப்பட்ட நியமத்தைவி
தித்து,அது மாற்றப்படாதபடி, மேதியர் பார்சிய
ரென்பவர்களுடைய மாறாதமுறைமையின் பிர
காரம் அதற்குக்கையெழுத்து வைப்பீராகவென்
றார்கள்.—ஆதலால் தாரியாவெஷ் இராசாபத்திரத்
௬ துக்கும் நியமத்துக்கும் கையெழுத்து வைத்தான்.

அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்
ய கப்பட்டதென்றறிந்தும் தானியேல் தன் வீட்டுக்
குள்ளேபோய், மேல் அறையில்யெழுவுவேமின்
திசைக்குநேராயிருந்த பலகணிகள்திறந்திருக்க,
அங்கே தான் முன்செய்துவந்த பிரகாரம் நாளி
லே மூன்றுதரம் முழங்காற்படியிட்டு, தன் தே
வனுடைய சமூகத்தில் பிரார்த்தனைபண்ணித்
துதிசெய்தான்.—அப்பொழுது அந்தச்சனங்க்க
௧௧ வகமாய்க்கூடிவந்து,தானியேல்தன் தேவனைப்
பிரார்த்தித்து, அவர்சமூகத்தில் விண்ணப்பற்
செய்வதைக்கண்டார்கள்.—பின்பு அவர்கள் இ
௧௨ ராசாவிடத்தில்போய், இராசனே, முப்பதுநாள்
வரைக்கும் உம்மையேயன்றி எந்தத்தேவனையா
யினும், மனுஷனையாயினும்பிரார்த்திக்கிறவனெ
வனுஞ் சிங்கங்களின் குகையிலே தள்ளப்பட
வேண்டுமென்று நீர் கட்டளைப்பத்திரத்துக்குக்
கையெழுத்து வைக்கவில்லையாவென்று சொல்
வி, இராசாவின் கட்டளையைக்குறித்து முறை
யிட்டார்கள்; அதற்குத்தரமாக இராசா, மேதிய
ரும் பார்சியருமானவர்களுடைய மாறாதமுறை
மையின்படி அந்தக்காரியம் ஸ்திரமர்க்கப்பட்ட
தென்றான்.—அப்பொழுது அவர்கள்இராசாவை ௧௩

நோக்கி, இராசனே, சிறைபிடிக்கப்பட்ட யூதே
யதேசத்துச் சனங்களில் தானியேலென்பவன்
உம்மையும், நீர் கையெழுத்துவைத்த நியமத்தையு
ம் மதியாமல், நாடோறும்மூன்றுதரம்பிரார்த்த
னைசெய்கிறுனென்றார்கள்.—இராசா இந்தச் ச
௧௪ மாசாரங்களைக்கேட்டபொழுது, தன்னைக்குறித்
துமிகவும்மனஸ்தாப்பப்பட்டு, தானியேலை இரட்
சிக்கும்படி அவன்மேல்சிந்தைவைத்து, அவனை
விடுவிக்கும்பொருட்டுச் சூரியன் அஸ்தமனமா
கும்வரைக்கும் பிரயாசப்பட்டான்.—அப்பொழுது
௧௫ அந்தச்சனங்கள் இராசாவினிடத்தில்கூடி,
இராசாவைநோக்கி, இராசனே,இராசாகொடுத்த
எந்தக்கட்டளையாயினும், எந்தப்பிரமாணமாயினும்
மாற்றப்படலாகாதென்னும்நியாயப்பிரமா
ணம்மேதியருக்கும், பார்சியருக்குமுண்டென்
று அறிவீராகவென்றார்கள்.—அப்பொழுதுஇரா ௧௬
சாகட்டளையிட, அவர்கள்தானியேலைக்கொண்
டுவந்து அவனைச் சிங்கங்களின் குகையில் தன்
ளிடவிட்டார்கள். இராசா தானியேலைநோக்கி, நீ

(௨௮) ஏசா.௨௧.௨. அதி.௧.௧. அதி.௧.௨௮. (௩௩) ஏரே.௧௧.௩௨,௩௩,௧௩. (சு. அதி. ௧.) எஸ்த.௧.௧. (௩) அதி.௧. ௩௨. (௪) பிர.௪.௪. (௬) நிதி.௨.௧. அதி.௨.௪. (௮) எஸ்த.௧.௩௧. (௧) இரா.௮.௪௪,௪௮. யோனா.௨.௪. சங்.௧௩.௩௧. அப்.௨.௧.௨,௩௧. (௩௨) அதி.௩.௮. (௩௩) அதி.௧.௧. அதி.௧.௩௨. (௩௪) மாற்.௧.௨௧. (௩௫) வச.௮.

இடைவிடாமற் சேவிக்கிற உன் தேவன் உன்னை விடுவிப்பாரென்றான்.—பின்பு குகையின் வாசலில் ஒருகல்லுக்கொண்டெவந்துவைக்கப்பட்டது; தானியேலைப்பற்றந் தீர்மானம் மாற்றப்பட்டாதபடி, இராசா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுகளுடைய மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரையிட்டான்.

ய௮ பின்பு இராசா தன் அரமனைக்குப்போய், அன்றிராநுழுவதும் உபவாசஞ்செய்தான்: தேவாத்தியம் முதலானவைகளைத் தன்னிடத்தில் கொண்டெவர உத்தரவுகொடுக்கவில்லை: நித்திரையும் அலக வனைவிட்டுப்போயிற்று.—பின்பு இராசா அதிகாலைவெழுந்து, சிங்கங்களின் குகைக்கு விடையெடுத்துசென்றான்.—அவன் குகைக்குச் சமீபமாய்ப்போகையில் புலம்பலோசையோடே தானியேலைக் கூப்பிட்டான்: மேலும் இராசாதானியேலுடனே, தானியேலே, சேவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாதபடிசேவிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களினின் உடறு விடுவிக்கவல்லவரா என்றுகேட்க,—தானியேல் இராசாவுடன், இராசனே, என்றைக்கும் உடவாழ்க.—நான் அவர் சந்நிதியில் குற்றமற்றவராய்க்காணப்பட்டேன்; இராசனே, உமதுசமூகத்திலும் நான் நீதிகேடுசெய்யவில்லை: ஆதலால் சிங்கங்கள் என்னைச் சேதம்பண்ணாதுபடி என் தேவன் தமது தூதனை அனுப்பி, அவைகளின் உகவாய்களைக் கட்டுவித்தாரென்றான்.—அப்பொழுது இராசாதானியேலைக்குறித்து மிகவுங்களிகூர்ந்து, அவனைக் குகையினின்று தூக்கிவிடச்சொன்னான். தானியேல் தன் தேவனிடத்தில் விசுவாசம்வைத்தபடியினால் அவன் குகையினின்று தூக்கிவிடப்பட்டுபொழுது, ஒரு சேதமும் அவனிடத்திற் காணப்படவில்லை.

உச பின்பு இராசா கட்டளையிட, தானியேலின்மேல் குற்றஞ்சுமத்திய அந்தமனுஷர்கொண்டெவரப்பட்டு, அவர்களும், அவர்களுடைய பிள்ளைகளும், அவர்களுடைய மனைவியருஞ் சிங்கங்களின்குகையில் தள்ளப்பட்டார்கள்; அவர்கள் குகையின் அடியிலேசேருகிறதற்கு முன்னமேசிங்கங்கள் அவர்கள்மேற்பாய்ந்து, அவர்களுடைய எலும்புகளெல்லாவற்றையும்நொறுக்கின.

உடு அப்பொழுது தாரியாவெஷ் இராசா, பூமிஎங்கும் வசிக்காமல் சகல சனங்களுக்கும், சாதியாருக்கும், குகைகூக்காரருக்கும், சமாதானம் உங்களுக்கும்பெருக்கடவது.—என் இராச்சியத்தின் ஆளுகையின் கீழெங்குமுள்ள சனங்களும், தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கியப்படவேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன்: அவரே சேவனுள்ள தேவன், அவர்நித்தியர், அவருடைய இராச்சியம் நாசமடையாது,

அவருடைய கர்த்தத்தவம் முடிவுபரியந்தம் நிற்கும்.—அவரே தப்புவிக்கிறார், மீட்கிறார், அவர் உளவானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அதிசயங்களைப்படுத்தியவருகிறார், அவர் தானியேலைச் சிங்கங்களின்கைக்குத்தப்புவித்தாரென்று எழுதினான்.—அந்தத்தானியேல் தாரியாவெஷ்வுடன் அதிகாரகாலத்திலும், பார்சியனாகியகோரெஷின் அதிகாரகாலத்திலும் வாழ்ந்திருந்தான்.

௭. அதிகாரம்.

க. நான்குமிருகங்களைப்பற்றியதரிசனத்தைத்தேரிவித்தல்: க. தேவனுடைய இராச்சியத்தை விபரித்தல்: டி. தரிசனங்களின் தாற்பரியத்தைக்காட்டல்.

பாபேலின் இராசாவாகிய பேல்ஷாத்சர் அரசாண்டமுதலாம் வருஷத்திலே தானியேலுக்கு அவன் மஞ்சத்தில் சொப்பனமும், தலையில்தரிசனங்களுந்தோன்றின: அப்பொழுது அவன் அத்தச்சொப்பனத்தை எழுதி, வாக்கியத்தின்பொருளைவிவரித்தான்.—தானியேல் பேசிலவரிக்கத்தொடங்கினான், இராத்திரிகாலத்தில்எனக்குண்டானதரிசனத்தில்வானத்தின் நாலுகாற்றுகளும் பெரியசமுத்திரத்தின்மேல் உக்கிரமாய்மோதக்கண்டேன்.—அப்பொழுது சமுத்திரத்தினின்றே ஒன்றுக்கொன்று வேற்றுமையான நாலுபெரியயமிருகங்கள் புறப்பட்டன.—அவைகளில்முத்தினது சிங்கத்தைப்போலிருந்தது, அதற்குக்கழுகின்சிறகுகளுண்டாயிருந்தன: பின்பு நான் பார்ச்சிற்பொழுது அதின் சிறகுகள் பிடுங்கப்பட்டன, அது பூமியினின்று நியிர்த்தப்பட்டு மனுஷனைப்போல இரண்டு காலுன்றி நிற்கும்படிசெய்யப்பட்டது, மனுஷனுடைய இருதயம் அதற்கிடப்பட்டது.—பின்பு கரடிக்கொப்பான இரண்டாய்மிருகத்தைக்கண்டேன், அதுஒருபக்கமாய்ச்சாய்ந்துநின்றது, தன்வாயின்பற்களுக்குள்ளேமூன்றுவிலாவெலும்பைக் கவவிக்கொண்டிருந்தது: நீ எழுந்து வெகுமாயிசத்தைப்படுத்தியென்று அதற்குச்சொல்லப்பட்டது.—அதற்குப் பின்பு சிவிங்கியைப்போன்ற வேறொன்றைக்கண்டேன், அதின் முதுகின்மேல் பட்சியின் சிறகுகள் நாலிருந்தன; அந்தமிருகத்துக்கு நாலுதலைகளுமுண்டாயிருந்தன; அதற்கு ஆளுகையிடப்பட்டது.—அதற்குப்பின்பு இராத்திரிகாலத்தில் எனக்குண்டான தரிசனங்களில் நான்காய்மிருகத்தைக்கண்டேன், அதுகெழும்பலமும் பயங்கரமுமான ரூபத்தையுடையதாயிருந்தது; அதற்குப்பெரிய இருப்புப்பற்களுண்டாயிருந்தன: அது நொறுக்கப்பட்டித்துச் சேஷமானதைத்தன்கால்களால் உழக்கிற்று: அது தனக்கு முன்னிருந்த மிருகங்களைப்போலிராமல் வேறுரூபத்தையுடையதாயிருந்தது; அதற்குப்பத்

(ய௭) புல.க.டுக. மத்.உ௭.கக. (ய௮) அதி.உ.க. (உய) அதி.க.யடு. (உக) அதி.உ.ச. (உஉ) அதி.க.உ௮. எபி.யக. ௧௪. (உ௧) எபி.யக.௧௧. (உச) உபா.யக.யக. எஸ்த.க.ய. உபா.உச.யக. உ.இரா.யச.க. (உடு) அதி.ச.க. (உக) அதி.க.உக. சங்.கக.க. அதி.ச.௧௪. அதி.உ.ச.ச. லூக்.க.௧௧. (உ௭) அதி.ச.க. (உ௮) அதி.க.உக. எஸு.ர.க.க.உ.— (௭. அதி. க.) எண்.யஉ.ச. ஆமோ.க.௭. அதி.உ.உ௮. (க) வெளி.யக.க. (ச) உபா.உ௮.சக. உ.சாமு.க.உ௧. எரே. ச.எ.யக. எசேக்.ய௭.க. அபக.க.௮. (டு) அதி.உ.கக. (சு) அதி.௮.௮.உஉ. (எ) அதி.உ.ச.யசக. வெளி.யகக.

அ துக்கொம்புகளுமுண்டாயிருந்தன.—நான் அந்தக்கொம்புகளை உற்றுப்பார்க்கையில் அவைகளுக்கு இடையிலே வேறொரு சிறியகொம்பு தோன்றிற்று, அதற்குமுன்பாக முந்கினகொம்புகளில்மூன்று பிடுங்கப்பட்டன: மேலும் அந்தக்கொம்பிலே மனுஷனுடைய கண்களைப்போன்ற கண்களும், அகங்காரமுள்ளவைகளைப் பேசும்வாயு யிருந்தன.

க நான்பார்க்கையில்சிங்காசனங்கள்ஸ்தாபிக்கப்பட்டன, உறைந்தமழையைப்போன்ற வெண்மையான வஸ்திரத்தைத்தரித்தவரும், சுத்தியெய்யப்பட்ட பஞ்சைப்போன்ற தலையியரையுடையவருமாகிய அநாதியானவரீழ்நிருந்தார்: அவருடைய சிங்காசனம் அக்கினிச்சுவாலே, அதின் சக்கரங்கள் எளிகிற அக்கினி.—அவருடையசந்நிதியினின்ற அக்கினிநிதி புறப்பட்டோடிற்று:

ஆயிரத்தாயிரவர் அவரைச் சேவித்தார்கள், கோடாகோடிபேர் அவர் சமூகத்தில்நின்றார்கள்: நியாயவியசாரணை நிரூபிக்கப்பட்டது, புத்தகங்கள்

யிக திறக்கப்பட்டன.—அப்பொழுது நான் அந்தக்கொம்புபேசின அகங்கார வாக்கியங்களினிமித்தம்பார்த்தேன்: நான் பார்க்கையில் அந்த மிருகக்கொலைசெய்யப்பட்டது, அதின்சரீர்துண்டிக்கப்பட்டு அக்கினிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.—மற்ற மிருகங்களினின்றும் அவையவைகளுக்குக் கிடைத்த ஆளுகை நீக்கப்பட்டது: ஆளுலும் நியமிக்கப்பட்ட சமயம்வரைக்கும் அவைகளின் சீவன்காக்கப்பட்டது.—இராத்திரிகாலத்தில் நான்கண்ட தரிசனங்களிலேமனு புத்திரிணப்போன்ற ஒருவர் ஆகாயத்துமேகங்களின்வழியாய் அநாதியானவரிடத்தில் சென்றார், இவர் அவருக்குச் சமீபத்தில்கொண்டெவரப்பட்டார்.—சகலசனங்களும், சாதியாரும், பாஷைக்காரரும் அவரைச்சேவிக்கும்படி அவருக்கு ஆளுகையும், மகிமையும், இராச்சியமும் அளிக்கப்பட்டன: அவருடைய ஆளுகை என்று மொழியாத நித்தியஆளுகை, அவருடையஇராச்சியம் நாசமடையாது.

யெ தானியேலாகிய நான் என் சரீரத்திலுள்ள ஆவியில்விசனப்பட்டேன், என் தலையில் தோன்றிய யதரிசனங்கள் என்னைக்கலங்கச்செய்தன.—பின்பு சமீபத்தில் நிற்பவர்களில் ஒருவனிடத்திற் போய், அவைகளைல்லாவற்றின் தாற்பரியத்தையும் எனக்குச்சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டேன். அதிலும் அவன் அவைகளின் தாற்பரியத்தைநான் அறியும்படி எனக்குச்சொல்லி,

யெ அந்த நாலு பெரியமிருகங்களும் பூமியினின்ற

தோன்றும் நாலு இராசாக்கள்.—சருவத்திற்கு யெ மேலானவருக்குரிய பரிசுத்தர்கள் இராச்சியத்தைப்பெற்று, என்றுஞ் சதாகாலங்களிலும் இராச்சியத்தைச் சதந்தரித்துக் கொள்வார்களென்றான்.—அப்பொழுது மற்றவைகளைப்போலிரா யுகமல் வேறு ரூபமும், மிருகத்த பயங்கரமுமாய் இருப்பும்பற்றுகளையும் பித்தளை ககங்கையுமுடையதுமாய், நொறுக்கிப் பட்டித்துச் சேஷமானதைத்தன்கால்களால் உழக்கிறதாமாய்த்தோன்றிய நாலாம் மிருகத்தைக்குறித்தும்,—அதின் தலையின் உயமேலுள்ளபத்துக்கொம்புகளைக்குறித்தும், தனக்குமுன்பாக மூன்றும் விழுந்துபோக எழும்பிக்கண்களையும், அகங்காரமானவைகளைப் பேசும்வாயையுடையதாய் மற்றவைகளிலும்பார்வைக்கு அதிவீரமாயிருந்த கொம்பையே குறித்தும் பொருள் அறியவிரும்பினேன்.—நான்கண்டபடி உக நியாய விசாரணையைச் சருவத்திற்குமேலானபரிசுத்தர்களுக்குக் கொடுக்கும்படிக்கும், பரிசுத்தர்கள் இராச்சியத்தைச் சதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், அநாதியானவர் வரும்படிக்கும்,—அந்தக்கொம்புபரிசுத்தர்களுடையுத்தம்பண்ணி, அவர்களைச்சேயித்தது.—இவ்வண்ணம் அவன், நா உகலாம் மிருகம் பூமியிலெயுண்டாகும் நாலாம் இராச்சியம், அதுசகலஇராச்சியங்களுக்கு வேற்றுமையாயிருந்து, பூமிமுழுவதையும்பட்டித்து, அதை உழக்கினொறுக்கும்.—இந்த இராச்சியத்தில் உச தோன்றும் பத்துக்கொம்புகள், பத்து இராசாக்கள்: அவர்களுக்குப்பின்பு வேறொருவன்எழும்புவான்; அவன் முந்கினவர்களுக்கு வேற்றுமையாயிருந்து, மூன்று இராசாக்களைத்தாழ்த்தி,—சருவத்திற்குமேலானவருக்கு விரோதமாய் வாக்குகளைப்பேசி, சருவத்திற்குமேலானவருக்குரிய பரிசுத்தர்களை மெலிவடையப்பண்ணி, நியமிக்கப்பட்டகாலங்களையும் நியமங்களையும்மாற்றும்பார்ப்பான்: அவர்கள் ஒருகாலமும், காலங்களும், பாதிக்காலமுஞ்செல்லும்வரைக்கும் அவனுடையகையில் ஒப்பிக்கப்படுவார்கள்.—ஆளுலும் நியாயவியசாரணைஸ்தாபிக்கப்பட்டது, அவர்கள் முடிவுபரியந்தம் அவனைக்கெடுக்கவும் அழிக்கவுந்தக்கதாக அவனுடையகர்த்தத்துவத்தை அவனிடத்தினின்றும் நீக்குவார்கள்.—இராச்சியமும், கர்த்தத்துவமும், வாணத்தின்கீழெங்குமுள்ள இராச்சியத்தின் மகிமையும், சருவத்திற்குமேலானவருக்குரிய பரிசுத்தர்களாகிய சனங்களுக்குக்கொடுக்கப்படும், அவருடைய இராச்சியம்நித்திய இராச்சியம்; அதிபதிகள் யாவரும் அவரைச்சேவித்து அவருக்கமைந்திருப்பார்கள்.—தாற்பரிய உய

(அ) வச.உய.உக.உச. வெளி.க.எ. சங்.யெ.யுக. வெளி.யுக.டு.(க)வெளி.உய.ச. சங்.கய.உ. சங்.ாச.உ. வெளி.க.ய.ச. எசேக்.க.யெ.யுக. (ய) சங்.யெ.யுக. ஏசா.கய.கக. க.இரா.உ.உ.யுக. எபி.யெ.உ.உ. வெளி.டு.யக. வெளி.உய.ச.யெ. (யக) வெளி.யுக.உய. (யக) எசேக்.க.உச. மத்.உச.கய. வெளி.க.எ.யுக. (யச) சங்.உ.ச.எ.அ. சங்.அ.சு. சங்.ா.ய.க.உ. மத்.யக.உ.எ. மத்.உய.யெ. யோவா.க.கடு. க.கொரி.யெ.உ.எ. எபே.க.உ.உ. சங்.ாச.டு.யுக. மீகா.ச. எ. லூக்.க.கக. யோவா.யெ.கச. எபி.யெ.உ.அ. (யஅ) ஏசா.கய.யெ.யுக.யச. உ.தீமோ.உ.யக.யெ. வெளி.உ.உ.சு. உ.எ. (உக) க.கொரி.க.உ. வெளி.க.க. (உஉ) அதி.ய.யெ.உ.ச. வெளி.யக.எ. (உச) வெளி.யெ.யெ. (உடு) ஏசா.க.உ.க. அதி.யுக.உ.அ.கய.கக.கச. வெளி.யுக.டு.க.எ. வெளி.யெ.ச. வெளி.யெ.யச. (உஎ) லூக்.க.கக. யோவா.யெ.கச. வெளி.யக.யெ. ஏசா.கய.யெ. (உஅ) லூக்.உ.யுக.டு.க.

யத்தின் முடிவு இதுவரைக்குமேயென்றான். தானியேலாகிய நான் என்சிற்தனைகளினால் மிகவுங்கலக்கமடைந்தேன், என்முகம் விகாரமாயிற்று: தாற்பரியத்தை என்சிற்தையில் வைத்துக்கொண்டேன்.

அ. அதிகாரம்.

க. செம்மறியாட்டுக்கடாவையும் வெள்ளாட்டுக்கடாவையுங்குறித்துத்தரிசனங்காணல்: ஸ்க. ப. வி ஒழியுங்காலம் நிரூபிக்கப்படல்: ஸடு. காபிரியேல் தானியேலின்தரிசனத்தை வெளிப்படுத்தல்.

முன்னேதோன்றின தரிசனத்துக்குப்பின் இராசாவாகிய பேல்ஷாட்சர் அரசாண்டமூன்றாம் வருஷத்தில், வேறொருதரிசனம் தானியேலாகிய எனக்குத்தோன்றிற்று.—நான் தரிசனம் காண்கிறபொழுது நான் எலாந்தேசத்திலுள்ள ஓடிஷான் இராசதானியிலிருந்தேன், தரிசனத்தில் நான் ஊலாயென்னும் ஆற்றங்கரையிலிருந்ததாக எனக்குத்தோன்றிற்று.—நான் என் கண்களை ஏறிட்டுப் பார்த்தையில், கொம்புகளுள்ள ஒரு செம்மறியாட்டுக்கடா ஆற்றுக்குமுன்பாகநின்றது: அதின் கொம்புகள் உயரமுள்ளவைகள்; அவைகளிலொன்று மற்றிலுமதிகமாயுயர்ந்திருந்தது, உயர்ந்தகொம்பு பின் முளைத்தது.—அந்தச்செம்மறியாட்டுக்கடா மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் தாக்குகிறதைக்கண்டேன்; அதின்முன்னை ஒரு யிருகமும் நிற்கக்கூடாதிருந்தது, அதின் கைக்குத்தப்புவில்பார் ஒருவருமில்லை; அது தன் இஷ்டப்படிசெய்து பெருமைகொண்டது.—பின்பு நான் உற்றுப்பார்த்தையில், மேற்கினின்று ஒருவெள்ளாட்டுக்கடாநிலத்திலே கால்படாமல் பூமியின்மேலேக எங்குஞ்சென்றது: அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கிடையில் ஒருவலிய கொம்பிருந்தது.—அந்தக்கடா, ஆற்றின்முன்பாக நிற்கிறதாக நான்கண்டகொம்புகளுள்ள செம்மறியாட்டுக்கடாவண்டையில் கடுங்கோபத்தோடே ஓடிற்று.—அது செம்மறியாட்டுக்கடாவின் சமீபத்தில் சேரக்கண்டேன், அது செம்மறியாட்டின்மேல் கடுங்கோபங்கொண்டு, அதைமுட்டி, அதின் இரண்டுகொம்புகளையும் முறித்தது: அதற்குமுன் நிற்கிறதற்குச்செம்மறியாட்டுக்கடாவுக்குப்பெலனில்லாமையால், வெள்ளாட்டுக்கடா அதைத்தரையிலேதள்ளி மிதித்தது: அதின்கையினின்று செம்மறியாட்டுக்கடாவைவெவிப்பார் ஒருவருமில்லை.—ஆதலால் வெள்ளாட்டுக்கடா மிகுந்தபெருமை அடைந்தது: அது பலங்கொண்டிருக்கையில் அந்தப்பெரியகொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப்பிரதியாக ஆகாயத்தின் நாலுகாற்றுத் திசைகளுக்கும் எதிராய்

காலு வலியகொம்புகள் முளைத்தன.—அவைகளில் ஒன்றினின்று ஒருசிறியகொம்புமுற்பட்டு, தென்றிசைக்கும், கீழ்த்திசைக்கும், சிறந்ததேசத்தின் திசைக்குநேராய் மிகவும் பெருமைகொண்டது.—அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின்சேனையாகிய நட்சத்திரங்களிற் சிலவற்றைப் பூமியிலே விழப்பண்ணி, அவைகளைமிதித்தது.—அந்தச்சேனையின் அதிபதிக்கு வகவிரோதமாய்த்தன்னை உன்னதப்படுத்தி, நித்திய பலியைநீக்கிற்று, அவருடையபரிசுத்தஸ்தானம் தள்ளுண்டது.—பாவத்தினியந்தம்சேனை நித்திய பலியோடே அதற்குஒப்பிக்கப்பட்டது, அதுசத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியையைச் செய்து அனுகூலம்பெற்றது.

அப்பொழுது பரிசுத்தஸ்தானிய ஒருவன்பேசக் கெட்டேன், வேறொருவன் பேசினவனானோக்கி, பரிசுத்தஸ்தானமும், சேனையும் மிதிக்கப்பெம்பொருட்டு அழிவுசெய்யும் பாவத்தையும், நித்திய பலியையும் பற்றுத் தரிசனம் எதுவரைக்கும் இருக்குமென்றுகேட்டான்.—அரசுதற்கு அவன் என்னைகோக்கி, இரண்டாயிரத்து முந்தைய இராப்பகல் செல்லும்வரைக்குமிருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தானஞ் சுத்தப்படுத்தப்பெமென்றான்.

தானியேலாகிய நான் இந்தத்தரிசனத்தைக் கண்ட இதின்தாற்பரியத்தை அறிய வகைதேடுகையில், மனுஷனுடையசாயலுள்ளவன் வந்து எனக்குமுன்னிறக்கக்கண்டேன்.—அன்றியும், வககாபிரியேலே, இந்த மனுஷனுக்குத் தரிசனத்தைத்தெளிவிவையும் ஊலாயின்மத்தியில் ஒருவன்சொல்லிய வாக்கைக்கேட்டேன்.—அப்பொழுது நான் நின்ற இடத்திலேவந்தான்: அவன் வருகையில் நான் பயந்து முகங்குப்புற விழுந்தேன்: அவன் என்னைகோக்கி, மனுஷத்திரனே, இந்தத்தரிசனம் முடிவுகாலத்தில் நிறைவேறுமென்று அறிந்துகொள்ளென்றான்.—அவன் என்னைகோக்கேடேபேசுகையில் நான் தரையில் முகங்குப்புற அயர்ந்தநித்திரைகொண்டேன்: அவன் என்னைத்தொட்டு, காலூன்றிநிற்கப்பண்ணி,—கேள், வககுரோதத்தின் முடிவுகாலத்தில் நடப்பதை உனக்குத்தெரிவிப்பேன்: நியமிக்கப்பட்டகாலத்தில் முடிவு வரும்.—நீ கண்ட இரண்டுகொம்புள் உள் செம்மறியாட்டுக்கடா, மெதியரும் பார்சியருமானவர்களுடைய இராசாக்களே.—உரோமமுள்ள அந்தவெள்ளாட்டுக்கடா, கிரேக்கதேசத்தின் இராசா: அதின்கண்களின் இடையிலுள்ளபெரியகொம்பு அதின்முதலாம் இராசா.—அதுமுறிந்ததுபோனபின்பு அதற்குப்பிரதியாக முளைத்தநாலும், அந்தச்சாதிமில்லதோன்றும் நாலு இராச்சி

(அ. அதி. க.) அதி. எ. க. (உ) எஸ்த. க. உ. (ச) அதி. இ. வ. க. (அ) அதி. எ. க. (க) அதி. வ. க. உ. க. உ. ச. ச. அ. உ. எசேசு. உ. வ. க. ஸடு. அதி. வ. க. ய. க. ச. க. ச. டு. (வ) வெளி. வ. உ. ச. (வக) எரேச. அ. உ. க. ச. உ. யோச. டு. ய. ச. அதி. வ. க. க. யா. த. உ. க. ஸ. அ. எண். உ. அ. க. எசேசு. ச. க. ய. க. (உஉ) ஏசா. டு. க. ய. ச. அதி. வ. க. உ. அ. க. க. (யக) க. பேதுரு. க. ஸ. உ. அதி. வ. க. க. (யடு) க. பேதுரு. க. ஸ. உ. எசேசு. க. உ. க. (யக) அதி. வ. உ. க. எ. லூக். க. ய. க. உ. எ. (யஎ) எசேசு. க. உ. அ. வெளி. க. ய. எ. (யஅ) அதி. வ. க. ய. லூக். க. க. உ. எசேசு. உ. உ. (யக) அதி. க. உ. எ. அபகூ. உ. க. (உச) அதி. வ. க. (உஉ) அதி. வ. க. ச.

யங்களும் பராக்கிரமத்தில் அவனுக்கு ஒப்பான உருவைகளல்ல.—அவர்களுடைய ஆளுகையின்முடிவுகாலத்திலேபாவிள்களின் நிறைவேற்றமாகும் பொழுது, உக்கிரமுகமும், சூதானவைகளில் வல்லமையுமுள்ள ஒரு இராசாதோன்றுவான்.—
 ௨௪ அவன் மிகவும் பலவாலாயிருப்பான், ஆயினும் சுயபராக்கிரமத்தினால்: ஆச்சரியமாய் அழிவுபண்ணி, அணுகூலம்பெற்று, கிரியை சித்திக்கச்செய்து, பலவான்களையும், பரிசுத்தசனங்களை யுஞ் சங்கரிப்பான்.—அவன் தன் புத்தியினாலே கபடத்தைச் சித்திக்கப்பண்ணி, மனக்கருவங்கொண்டு, சமாதானத்தின் காலத்திலும் அநேகரை நாசப்படுத்துவான்: இராசாதி ராசாவுக்கு விரோதமாய் நிற்பான்; ஆளுமை அவன் முறிக்கப்படுவான், கையினால்ல.—மேற்சொல்லிய இராப்பகல்களுக்குரிய தரிசனஞ்சத்தியும்: ஆதலால் நீ இந்தத்தரிசனத்தை முத்திரைப்படுத்து; அதற்கு அநேகநாட் செல்லு மென்றான்.—
 ௨௫ எதானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வருத்தமாயிருந்து, பின்பு எழுந்து இராசகாரியத்தைநடப்பித்தேன்; ஆளுமை எவர்களுடைய புத்திக்குமெட்டாத இந்தத் தரிசனத்தைக் குறித்துப்பிரமித்திருந்தேன்.

௧. அதிகாரம்.

௧. தானியேல் உபவாசஞ்செய்து தண்ணீர்த்தாழ்த்திப் பிரார்த்தித்தல்: ௨. தீர்க்கதரிசனவாக்கியங்கள் அவனுக்குத் தெரிவிக்கப்படல்.

மேதிரியின் வழிசத்தானுகிய அகஷ்டவேரோஷ் என்பவனுடையபுத்திரானுகியதாரியாவெஷ் கல் தேயராச்சியத்தில் அபிஷேகம்பெற்ற முதலாம் வருஷத்தில்,—அவன் அரசாண்ட அந்தமுதலாம் வருஷத்திலே தானியேலாகிய நான், யெரூஷலேம்படும்பாழினின்று நீங்குவதற்கு எழுபதுவருஷஞ் செல்லுமென்று யெகோவா எரேமியா தீர்க்கதரிசுக்குச் சொல்லிய வருஷங்களின் தொகையைப்புத்தகங்களினால் அறிந்தேன்.

பின்பு நான் உபவாசித்து, இரட்டைத் தரித்துச் சாம்பலாத்தறி, ஆண்டவராகிய தேவனைப் பிரார்த்தையினாலும் விண்ணப்பத்தினாலும் தேம்படி என் முகத்தை அவருக்குநேரக்கினேன்.—என் தேவனாகிய யெகோவாவை நோக்கிப் பிரார்த்தனைபண்ணி, என்பாவத்தை உணர்ந்துசொல்லி, ஆ, ஆண்டவரே, நீர் மகத்துவமும் பயங்கரமுமான தேவன், உம்மில் அன்புவைத்து, உம்முடைய கட்டளைகளைக் காத்து நடக்கிறவர்களுக்கு உடன்படிக்கையையும், தயையையும் காக்கிறவராயிருக்கிறீர்.—நாங்கள் பாவஞ்செய்தோம், அக்கிரமக்காரராயிருக்கிறோம், உம்முடைய விதிப்பிரமாணங்களையும், உம்முடைய கட்டளைகளையும் காத்துக்கொள்ளாமல், துன்மார்க்கராய்த் தூர்க்கருமத்தைச் செய்து வந்தோம்.—உமதுநாமத்தைக்கொண்டு எங்கள் இராசாக்களோடும், எங்கள் பிரபுகளோடும், எங்கள் பிதாக்களோடும், தேசத்திலுள்ள எல்லாச்சனங்களோடும்பேசின தீர்க்கதரிசுகளாகிய உம்முடைய தாசருக்குச்செவிகொடாமற்போனோம்.—ஆண்டவரே, நீதி உமக்கேயுரியது, உமக்கு விரோதிகளாய் அவர்கள் உம்முடைய கட்டளைகளை மீறினதினிமித்தம், சமீபமுந்தாரமுமான தேசங்களெல்லாவற்றிலும் உம்மால் துரத்தப்பட்டிருக்கிற யூதாவின்சனங்களும், யெரூஷலேமியரும், சகலஇலரவேலருமாகிய எங்களுக்கோ இந்நாளிலிருக்கிறபடி இலச்சையே உரியது.—ஆண்டவரே, நாங்கள் உமக்குவிரோதமாய்ப் பாவஞ்செய்தோம்: இதினிமித்தம் எங்களுக்கும், எங்கள் இராசாக்களுக்கும், எங்கள் பிரபுகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும் இலச்சையே உரியது.—நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம், அவர் தமதுதாசராகிய தீர்க்கதரிசுகளைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்தகட்டளைகளின்படி நடக்கும்பொருட்டு, அவருடைய வாக்குக்குச்செவிகொடுத்தோமில்லை.—ஆயினும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் தயவுகளும் மன்னிப்புக்களும்பெண்டு.—இலரவேலெல்லாரும் உமது வாக்குக்கமையாமல் உமது கட்டளையை மீறி, நெறிதப்பிப்போனார்கள்; இதினால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலெழுதியிருக்கிற சாபமும், ஆணையும், எங்கள் பாவத்தினிமித்தம் எங்கள்மேல் சொரியப்பட்டன.—எங்கள்மேல் பெரியதிங்கை வருவிக்கிறதினால் அவர் எங்களுக்கும், எங்களைநியாயம் விசாரித்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகத் தாம் சொல்லிய வாக்குகளைச் சித்திக்கப்பண்ணினார்: யெரூஷலேயுக்குச் செய்யப்பட்ட துபேபால் வானத்தின் கீழெங்குஞ் செய்யப்பட்டவில்லை.—மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதுபோல் இந்தத்தீமையெல்லாம் எங்கள்மேல் வந்தது: ஆயினும் நாங்கள்எங்களைங்கள் பாவங்களைவிட்டுத்திரும்பி, உமது சத்தியவாக்கியத்தை அறிந்துகொள்ளுகிறதற்கு, எங்கள் தேவனாகிய யெகோவாவினிடத்தில் வேண்டதல்பண்ணவில்லை.—ஆதலால் யெகோவா கணவைத்து, அந்தத் தீமையை எங்கள்மேல்வருவித்தார்: எங்கள் தேவனாகிய யெகோவா தாம் செய்யுங் கிரியைகளெல்லாவற்றிலேயும் நீதியுள்

கிறோம், உம்முடைய விதிப்பிரமாணங்களையும், உம்முடைய கட்டளைகளையும் காத்துக்கொள்ளாமல், துன்மார்க்கராய்த் தூர்க்கருமத்தைச் செய்து வந்தோம்.—உமதுநாமத்தைக்கொண்டு எங்கள் இராசாக்களோடும், எங்கள் பிரபுகளோடும், எங்கள் பிதாக்களோடும், தேசத்திலுள்ள எல்லாச்சனங்களோடும்பேசின தீர்க்கதரிசுகளாகிய உம்முடைய தாசருக்குச்செவிகொடாமற்போனோம்.—ஆண்டவரே, நீதி உமக்கேயுரியது, உமக்கு விரோதிகளாய் அவர்கள் உம்முடைய கட்டளைகளை மீறினதினிமித்தம், சமீபமுந்தாரமுமான தேசங்களெல்லாவற்றிலும் உம்மால் துரத்தப்பட்டிருக்கிற யூதாவின்சனங்களும், யெரூஷலேமியரும், சகலஇலரவேலருமாகிய எங்களுக்கோ இந்நாளிலிருக்கிறபடி இலச்சையே உரியது.—ஆண்டவரே, நாங்கள் உமக்குவிரோதமாய்ப் பாவஞ்செய்தோம்: இதினிமித்தம் எங்களுக்கும், எங்கள் இராசாக்களுக்கும், எங்கள் பிரபுகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும் இலச்சையே உரியது.—நாங்கள் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம், அவர் தமதுதாசராகிய தீர்க்கதரிசுகளைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்தகட்டளைகளின்படி நடக்கும்பொருட்டு, அவருடைய வாக்குக்குச்செவிகொடுத்தோமில்லை.—ஆயினும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் தயவுகளும் மன்னிப்புக்களும்பெண்டு.—இலரவேலெல்லாரும் உமது வாக்குக்கமையாமல் உமது கட்டளையை மீறி, நெறிதப்பிப்போனார்கள்; இதினால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலெழுதியிருக்கிற சாபமும், ஆணையும், எங்கள் பாவத்தினிமித்தம் எங்கள்மேல் சொரியப்பட்டன.—எங்கள்மேல் பெரியதிங்கை வருவிக்கிறதினால் அவர் எங்களுக்கும், எங்களைநியாயம் விசாரித்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகத் தாம் சொல்லிய வாக்குகளைச் சித்திக்கப்பண்ணினார்: யெரூஷலேயுக்குச் செய்யப்பட்ட துபேபால் வானத்தின் கீழெங்குஞ் செய்யப்பட்டவில்லை.—மோசேயின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதுபோல் இந்தத்தீமையெல்லாம் எங்கள்மேல் வந்தது: ஆயினும் நாங்கள்எங்களைங்கள் பாவங்களைவிட்டுத்திரும்பி, உமது சத்தியவாக்கியத்தை அறிந்துகொள்ளுகிறதற்கு, எங்கள் தேவனாகிய யெகோவாவினிடத்தில் வேண்டதல்பண்ணவில்லை.—ஆதலால் யெகோவா கணவைத்து, அந்தத் தீமையை எங்கள்மேல்வருவித்தார்: எங்கள் தேவனாகிய யெகோவா தாம் செய்யுங் கிரியைகளெல்லாவற்றிலேயும் நீதியுள்

(௨௬)உபா.௨௮.௮. (௨௪) வெளி.௮.௮.௮. அதி.௮.௬.௬. அதி.௮.௨. (௨௮) அதி.௮.௨.௨.௬.௨.௬. அதி.௮.௬.௬. யோபு.௬.௨.௮. புல.௬.௬. (௨௬)எசே.௮.௮.௮. வெளி.௮.௮. (௨௮) அதி.௮.௨.௮.—(௬.அதி.௮.) உநாளா. ௬.௬.௨.௬. எரே.௨.௮.௮. (௬) நிதி.௬.௬. எரே.௨.௬.௮. யா.௬.௬.௮. (௬) யா.௬.௬.௮. (௬) யா.௬.௬.௮. நிதி.௬.௮. (௬) க.இரா.௮.௬.௮. நிதி.௬.௬.௮. எசா.௬.௬.௮. எரே.௮.௮. (௬) உநாளா.௬.௮.௮. (௬) நிதி.௬.௬.௮. (௮) நிதி.௬.௮. (௮) எசா.௬.௮.௮. எரே.௮.௮. (௮) லேவி.௬.௮.௮. உபா.௮.௮.௮. புல.௮.௮. (௮) சக.௬.௮.௮. எசே.௮.௮. ஆமோ.௬.௮. (௮) உபா.௮.௮.௮. புல.௮.௮.௮. எசா.௬.௮.௮. எரே.௮.௮. (௮) நிதி.௬.௬.௮.

ச எண்ணெய்ப்பூசுவயில்லை.—முதலாம்மாதம் இருபத்து நாலாந்தினத்தில் நான் இதைக்கேவென்னும் பெரிய ஆற்றங்கரையிலிருந்து,—என்கண்களை எரிட்டபொழுது, சணலுடைகளைத்தரித்த ஒருபுருஷனைக்கண்டேன், அவர்மது அரையில் ஊபாசின் பொன்னொலாக்கியகச்சைக்கட்டிக்கொண்டிருந்தார்.—அவருடைய சரீரம் தர்ஜிஷ்ரத்தினத்தைப்போலவும், அவருடைய முகம்மின்னலின் தோற்றத்தைப்போலவும், அவருடைய கண்கள் அக்கினிச்சுவாலைகளைப்போலவும், அவருடைய புயங்களுக்கால்களுந் துவங்கும் பித்தனையைப்போலவும், அவர்வாக்கின்சத்தம் சனத்திரளின் ஆரவாரத்தைப்போலவயிருந்தன.—தானியேலாகிய நகான்மாத்திரம் அந்தத்தரிசனத்தைக்கண்டேன்: என்னோடிருந்த மனுஷர் அதைக் காணவில்லை; அவர்கள் யிகவும் கடுகெடுகெடுகி ஓடி ஒளித்துக்கொண்டார்கள்.—ஆதலால் நான் தனியே விடப்பட்டேன், அந்த ஆச்சரியமான தரிசனத்தை நான்கண்டமாத்திரத்தில் என் பெலனெல்லாம் போயிற்று: என்சத்துவம் அழிந்துபோயிற்று, என்னிடத்திலேபெலன்சற்றுமில்லை.—ஆயினும் அவர்வாக்கியத்தின் சத்தத்தைக்கேட்டேன்: அவருடையவாக்கியத்தின் சத்தத்தை நான்கேட்டபொழுது முகஞ்சாய்த்து நித்திரைபோகிறவனாய்ப் பூமியிலே முகக்குப்புறவிழ்ந்தேன்.

ய அப்பொழுது ஒருகைஎனைத்தொட்டு, என்முழங்கால்களையும் என் உள்ளங்கைகளையும் தரையிலூன்றும்படிசெய்தது.—பின்பு அவர் என்னை நோக்கி, தானியேலே, அதிபிரியமானவனே, நான் இப்பொழுது உன்னிடத்தில் அனுப்பப்பட்டு வந்திருக்கிறேன், ஆதலால் நான் உனக்குச்சொல்லும்வாக்குகளை நீ சிந்தித்து உன்கால்களை உன்றி நிலவென்றார். அவர் இவ்வாக்கை என்னிடத்திற்கு சொல்ல, நான் கடுக்கத்தோடே நின்றேன்.—அப்பொழுது அவர் என்னை நோக்கி, தானியேலே, நீ பயப்படுவண்டாம்: நீ அறிவைத் தேடும்படிக்கும், உன்னை உன்தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்தும்படிக்கும் தீர்மானித்த நான் முதலாக உன்வாக்குகளைக்கேட்கப்பட்டன, உன்வாக்குகளினியித்தம் நான் வந்தேன்.—பாரஸ் இராச்சியத்தின் அதிபதி இருபத்தொரு நாளும் இம் என்னை எதிர்த்து நின்றான்: அப்பொழுது பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மீகாயேல் எனக்குத் துணையெய்யும்படிவந்தான்; ஆதலால் பாரஸ் இராச்சாக்களிடத்திலே தரித்திருந்தேன்.—இப்பொழுது துமுடிவுகாலத்தில் உன்சனங்களுக்கு நேரிடுவாரியத்தை உனக்குத்தொரிவிக்கும்படிவந்தேன்: தரிசனத்துக்கு இன்னும் அநேக நாட்செல்லுமென்றான்.—அவன் இவ்வாக்குகளை எனக்குச் சொன்னசமயத்தில், நான் தரைக்குநேரே முகத்தைச்சாய்த்து மவுனமாயிருந்தேன்.—அப்பொ

ழுது ஒருவர் மனுபுத்திரரின் சாயலாகவந்து, என் உதடுகளைத்தொட்டார்: உடனே நான் என்வாயைத்திறந்துபேசி, என்சமுக்கத்திலின்றவரை நோக்கி, என் ஆண்டவரே, இந்தத்தரிசனத்தினுல்துக்கம் என்மேல்வந்தது, என்னிடத்தின்பெலன்கொஞ்சமுமில்லை.—ஆகையால் என் ஆண்டவருடைய பணிவிடைக்காரன் என் ஆண்டவரோடே எப்படிப்பேசலாம்; இனிஎன்னிடத்தில் பெலனில்லையே, என்னிடத்திலேசுவாசமில்லையே என்றேன்.—அப்பொழுது மனுஷனுடைய யசாயலைக்கொண்டவனொருவன் திரும்பவும்வந்து என்னைத்தொட்டு, என்னைப்பெலப்படுத்தி, மனுஷனே, அதிபிரியமானவனே: பயப்படுவென்னடாம், உனக்குச்சமாதான் உண்டாவதாக, திடங்கொள், திடங்கொள்ளென்றான். அவன் என்னோடே பேச, நான்திடங்கொண்டு அவனை நோக்கி, என் ஆண்டவர் பேசக்கடவர்; என்னைத்திடப்படுத்தினீர் என்று—அப்பொழுது அடையர், நான் உன்னிடத்தில் வந்தகாரணமின்னதென்று உனக்குத்தொரியுமா; இப்பொழுது நான் பாரஸ் அதிபதியுடன் யுத்தஞ்செய்யும்படி திரும்பிப்போகிறேன்: பார், நான் புறப்பட்டுப்போகும்பொழுதே கிரேக்கதேசத்து அதிபதிவருவான்.—சத்தியவேதத்தில் எழுதியிருக்கிறதை நான் உனக்குத்தொரிவிப்பேன்: இவைகளைக் குறித்து என் குத்துணைசெய்பவர் உங்க்கள் பிரபுகையமீகாயேலைத்தவிர வேறொருவருமில்லையென்றார்.

யக. அதிகாரம்.

கிரேக்க இராசாவிலால் பாரஸ் இராச்சியம் வசமாக்கப்படல்: ௫. தெற்குவடக்குத் தேசத்தின் இராசாக்கள் உடன்படிக்கைபண்ணி யுத்தஞ்செய்தல்: ௩௩. சத்துருக்கள் வளைத்து உபத்திரவப்படுத்தல்.

மேதியனாகிய தாரியாவெஷ் ஆளுகைசெய்த முதலாம்வருஷத்தில் நான் அவனைத்திடப்படுத்தி, அவனுக்குத்துணையாய்நின்றேன்.—நான் இப்பொழுது உனக்குச்சத்தியத்தைத்தொரிவிப்பேன். கேள், பாரஸ்தேசத்தில் இன்னும் மூன்று இராசாக்கள் தோன்றுவார்கள்; நாலாம் இராசா அவர்களெல்லாரிலும் அதிகஐசுவரியமுள்ளவனாயிருப்பான்: அவன் தன் ஐசுவரியத்தினால் பலவானாகிக் கிரேக்க இராச்சியத்திற்கு விரோதமாய்ச் சகலரையும் எவுவான்.—பின்பு பராக்கிரமமுள்ள இராசனொருவன் எழும்பி, பிரபலமாக ஆளுகைசெய்து தன் இஷ்டத்தின்படி நடப்பான்.—அவன் தோன்றியபொழுது அவன் இராச்சியம் முறிக்கப்பட்டு, வானத்தின் நான்கு காற்றுத்திசைகளில் பகுக்கப்படும்; ஆளுவது அது அவன்சந்தியாருக்கல்ல, அவன்செய்த ஆளுதையின்படியும்ல்ல: அவனுடைய இராச்சியம் பிடுங்கப்பட்டு, பிறருக்குக்கிடைப்பதேயன்றி அவர்கள் வசமாயிராது.

(ச) ஆதி. உ. யச. (௫) யோசு. ௫. யக. அதி. ௨. உ. ச. எ. வெளி. க. யக. யச. ய௫. எரே. ய. க. (சு) எசேக். க. எ. யச. யக. உ. ச. வெளி. க. யச. ய௫. (எ) உ. இரா. சு. யெ. அப். க. எ. (ய) எரே. க. க. வெளி. க. யெ. (யெ) வெளி. க. யெ. அப். யச. (யக) அதி. ௨. உ. ச. யூதா. க. வெளி. ௨. உ. எ. (யச) ஆதி. ச. க. க. அபக. உ. க. (யசு) எரே. க. க. (யக) நியா. சு. உ. க. (உச) யூதா. க. வெளி. ௨. உ. எ.—(யக. அதி.)

டு தெற்குத்தேசத்தின் இராசா பலவானியருப் பான், ஆனாலும் அவன் அதிபதிகளில் ஒருவன் ஆவனிலும் பலவானாகி ஆளுகைசெய்வான்; இவனுடைய இராச்சியம் பெரிய இராச்சியமாகும். - சிலவருஷங்கள் சென்ற பின் ஒருமைப்பட்டிருப்பார்கள்; சமாதானம் உண்டாகும்படிக்குத்தென்றிசை இராசாவின் குமாரத்தி வடதிசை இராசாவினிடைத்திலவருவான்; அவளுடையபுயபெலம் நிலைபெருது; அவனும் நிலைபெருது, அவனுடையபுயமும் நிலைபெருது; அவளும், அவளை அழைத்துவந்தவர்களும், அவன் பெற்றபிள்ளையும் அக்காலங்களில் அவளைப் பலப்படுத்தினவர்களும் ஒப்பிக்கப்படுவார்கள். - அவளுடைய வேர்களின் முனையாகிய ஒருவன் தன்னுடையஸ்தானத்திலேதோன்றி, சேனையோடே புறப்பட்டு, வடதிசை இராசாவின் கோட்டையிற் பிரவேசித்து, அவர்களேவிரோதித்துமேற்கொண்டு, - அவர்களுடைய பிரபுகளையுஞ் சிறைபிடித்து, அவர்களுடைய தேவர்களையும் அருமையானபொன்வெள்ளிப்பாத்திரங்களுடனே எகிப்துக்குக்கொண்டுபோவான்; அவன் வடதிசை இராசாவிலும் வெகு வருஷம் நிலைநிற்பான். - இவன் தென்றிசை இராசாவின் இராச்சியத்துக்குவிரோதமாய் வருவான், பின்பு தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான். - ஆனாலும் அவன் புத்திரர் யுத்தஞ்செய்ய வொப்பட்டு, வெகுசேனைகளைக்கூட்டுவார்கள்: அவர்களிலொருவன் நிச்சயமாய் வந்து, வெள்ளம்போலச் சென்றுகடந்து, திரும்பவும் தன்கோட்டைவரைக்கும் பாய்ந்துசேருவான். - அப்பொழுது தென்திசை இராசா குரோதங்கொண்டு புறப்பட்டுப்போய் வடதிசை இராசனோடே யுத்தம்பண்ணுவான்: இவன் பெரியசேனையை கமையக்கூட்டுவான்; ஆனாலும் அக்கூட்டத்தார் அவன் உகையில் ஒப்பிக்கப்படுவார்கள். - அவன் இந்தச் சேனையை நீக்கிவிட்டபின்பு, அவன் மனங்கருவங்கொள்ளும்; அவன்பதினூயிரவரைவீழ்த்தினாலும் பலங்கொள்ளமாட்டான். - சிலவருஷஞ்சென்ற பின் வடதிசை இராசா திரும்பிவந்து, முந்தினசேனையிலும் அதிகமான ஒருசேனையைச் சேர்த்து, பெரியசேனையோடும், யிருந்தசெல்வத்தோடும் விரைந்து வருவான். - அக்காலங்களிலே தென்றிசை இராசாவுக்குவிரோதமாக அநேகர் எழும்புவார்கள்: உன்சனங்களிலுள்ளகொடியவர்களையுபுத்திரருந்தரிசனத்தை சிறைவேற்றும்படி தங்களே உன்னதப்படுத்தினார்கள்; ஆனாலும் யிடு அவர்கள் விழுவார்கள். - வடதிசை இராசா புறப்பட்டுவந்து அணைபோட்டு அரணை நகரங்களைப்பிடிப்பான்: தென்றிசை இராசாவின் சேனைகளும் அவன் தெரிந்துகொண்டசனங்களும் அவனை எதிர்த்துமுடியாது, எதிர்திறக்கப்பெலனில் லை. - அவனுக்கு விரோதமாய் வருகிறவன் தன் இஷ்டத்தின்படிசெய்வான், அவனுக்கு முன்பாக ஒருவனும் நிற்கமாட்டான் அவன்சிறப்புள்ள

தேசத்திலேதங்குவான், அது அவன் கைவசமாகும். - மேலும் அவன்தன் இராச்சியம் முழுவதிலும் வல்லமையோடே பிரவேசிக்கப் பிரயத்தினம்பண்ணுவான், அவனுடன்கூடச்செய்வான்; இப்படிச்செய்து அவனுக்குக் கெடுதியைச் செய்யும்பொருட்டு அவனுக்கு ஒருவாவிபஸ்திரியைக்கொடுப்பான்: ஆனாலும் அவனாலே ஸ்திரிம்பெருள், அவன் அவன்பட்சத்தில்நில்லான். - பின்பு அவன் தீவுகளுக்குத் தன் முகத்தை நேராகத்திருப்பி, அநேகநீவுகளைப்பிடிப்பான்: ஆனாலும் அதிபதி ஒருவன் இவன்செய்கிற அவமானத்தை நீக்கி, தன்மேல்வராமல் அதை அவன்மேல்வரப்பண்ணுவான். - அதினால் முகத்தைத்தன் தேசத்தின்கோட்டைகளுக்கு நேராகத் திருப்புவான்: அங்கே அவன் இடறிவிழுந்து, காணப்பட்டாமற்போவான். - அவனுடைய ஸ்தலத்தில் இராச்சி உய்யத்தின் ஐசுவரியத்தைச்சேர்க்கும்படி தண்டந்காரனை அனுப்புகிற ஒருவன் எழும்புவான்: அவன் சிலகாலிலே நாசமடைவான், கோபத்தினாலும் யுத்தத்தினாலும். - அவனுடைய ஸ்தலத்தில் நீசன் ஒருவன் எழும்புவான், இவனுக்கு இராச்சியத்தின்மேன்மையைக்கொடுக்கமாட்டார்கள்: ஆனாலும் இவன் சமாதானத்தோடே துழைந்து இச்சகங்களைப் சேவதினாலும், இராச்சியத்தைப் பெற்றுக்கொள்ளுவான். - பிரளயமாய் வஉருஞ்சேனைகள் இவனால் பிரளயம்போல மூடப்பட்டுமுறிக்கப்படும்; உடன்படிக்கையின் அதிபதியும் முறிக்கப்படுவான். - அவனோடும் உடன்படிக்கை ஸ்திரிமாக்கப்பட்டபின்பு அவன் குதாய்நடப்பான்: அவன் சிலசனங்களோடே புறப்பட்டுவந்து பலங்கொள்வான். - அவன் உச்சமாதானமுஞ் செழிப்புமுள்ள தேசத்திலே பிரவேசித்துத் தன்பிதாக்களுந் தன்பிதாக்களின் பிதாக்களுஞ் செய்யாததைச்செய்து கொள்ளையிட்டு, அந்தப்படி அவர்களுக்குள்ளே பொருளைப்பங்கிட்டுச் சிலகாலம் உறுதியான கோட்டைகளுக்குவிரோதமாக உபாயசிந்தனைகளைக்கொள்வான். - அவன் மகாசேனையைக்கூட்டிக்கொண்டுகொண்டு, தென்றிசை இராசாவுக்குவிரோதமாகத் தன்பராக்கிரமத்தையும் வைராக்கியத்தையுங் காட்டுவான்; அதினால் தென்றிசை இராசா மிகவும்பலத்த பெரியசேனையுடன்போய் யுத்தம்பண்ணுவான்; ஆனாலும் அவர்கள் இவனுக்குவிரோதமாய் உபாயமாகத் துராள்களை பண்ணியிருப்பதினால் இவன் நிற்கமாட்டான். - இவனுடைய அன்னபதார்த்தங்களைப்புகிப்பவர்கள் இவனை நாசப்படுத்துவார்கள், இவனுடைய சேனை பிரளயமாய் வரும்: அநேகர் கொலைசெய்யப்பட்டு விழுவார்கள். - அந்த இராசாக்களிருவருந் தீமைசெய்யும் உளபடிதங்கள் இருதயங்களிலே எண்ணி, ஒரேபோசனபீடத்திலிருந்து பொய்பேசுவார்கள்; ஆனாலும் அதுசித்திபெருது: நியமிக்கப்பட்ட காலத்தில்தொழுவரும். - அப்பொழுது யிருந்தசெல் உள

(எ) வச.உ.உ. (ய) சசா.அ.அ. (யக) யோச.க.க. (யஎ) உ.நாளா.உ.உ.க. (யக) யோபு.உ.உ.அ. சங்.க.எ.க.எ. எசேக்.உ.உ.உ.உ.

வத்தோடே தன் தேசத்துக்குத்திரும்பிப்போகையில் பரிசுத்த உடன்படிக்கைக்கு மனவிரோதங்கொண்டு அதின் படி நடந்து, அவன் தன் உக தேசத்தைச் சேர்ந்தான்.—குறித்தகாலத்தில் திரும்பவுந்தென்தேசத்தில் வருவான்; அது முன்நடந்ததுபோலவும் பின்நடந்ததுபோலவுமிராது.

௩௩ அவனுக்குவிரோதமாய்க்கித்தியின் கப்பல்கள் வரும்: அதினியித்தம் அவன் துக்கித்துக்கொண்டிரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாய்க் குரோதங்கொண்டு அதின்படி செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளி னவர்களோடு சம்பந்தம் பண்ணுவான்.—அவனுக்குப் பின்பு சேனைவீரர்கள் எழும்பி, உறுதியான மதில் சூழ்ந்த பரிசுத்த ஸ்தானத்தை அசுசிப்படுத்தி, நித்திய பலியை நீக்கி, நாசப்படுத்தும் அரோசியமான வஸ்துவை அதிலே ஸ்தாபிப்பார்கள்.—உடன்படிக்கைக்கு விரோதமாய்த் தூக்கருமஞ் செய்பவர்களுக்கு இச்சகமான பேச்சுகளினால் கெடுதலெய்வார்கள்: ஆளுவந்தங்கள் தேவனை அறிந்திருக்கிற சனங்கள் பலவ்கொண்டி அற்புதங்களைச் செய்வார்கள்.—சனங்களில் ஞானவான்கள் அநேகருக்கு உபதேசிப்பார்கள்: ஆனாலும் அவர்கள் நெடுநாள்வரைக்குங்கட்கத்தினாலும், அக்கினிச்சகவாலியினாலும், சிறைபிடிக்கப்படுவதினாலும், கொள்ளையாடப்படுவதினாலும் விழுவார்கள்.—அவர்கள் விழுஞ்சமயத்தில் அற்பசகயத்தைப் பெறுவார்கள்: அநேகர் இச்சகவாக்குகளினால் அவர்கள் பட்சத்தில் ஒட்டிக்கொள்வார்கள்.—ஞானவான்களைப் பரிட்சிப்பதற்கும், சுத்திகரிப்பதற்கும், முடிவுகாலபரியந்தம் அவர்களை வெண்மையாக்குவதற்கும், அவர்களுக்குள்ளுஞ் சிலர் விழுவார்கள்: நியமிக்கப்பட்ட காலம்வர இன்னும் காட்செல்லும்.—இராசா தன் இஷ்டத்தின்படி செய்து, தன்னை உயர்த்தி, எந்தத்தேவனிலும் தன்னைப் போதியவருக்கி, தேவர்களின் தேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான், சம்பூரண குரோதத் தோன்றும்வரைக்கும் விருத்தியடைவான்: தீர்மானிக்கப்பட்டது சித்திபெறும்.—அவன் தன் பிதாக்களின் தேவனை எண்ணாமலும், ஸ்திரிகளின் அன்பையும் எந்தத் தேவனையும் மதியாமலும், எல்லா ரினுந்தன்னை உன்னதப்படுத்துவான்.—அவன் தன் அதிகாரகாலத்தில் அரண்களின் தேவனைக் கணம் பண்ணுவான்: தன் பிதாக்களறியாத தேவனைப்பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், இனியபதார்த்தங்களினாலும் கணம் பண்ணுவான்.—வலியையான அரண்களிலே தான் வழிபடுகிற அந்நிய தேவனுக்கு இப்படிச் செய்

து மேன்மைப்படுவான்: அவர்கள் அநேகசனங்களை ஆளும்படி செய்வான், இலாபத்திற்குத்தேசத்தைப் பங்கிடுவான்.—முடிவுகாலத்தில் தென்சயிற்சை இராசா அவனோடு முட்டிவான்: வடதிசை இராசாவும் இரத்தங்களோடும், குதிரைவீரரோடும், அநேகக்கப்பல்களோடும், குறைக்காற்றுப்போல் அவனுக்கு விரோதமாக வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்துப் புரண்டுநடந்துபோவான்.—அவன் சிறந்த தேசத்திலும் சக பிரவேசிப்பான், அநேகத் தேசங்கள் கவிழ்க்கப்படும்: ஏதோயிலும் மோவாபிலுமுள்ளவர்களும், அம்மோன் புத்திரரிற் பிரதானிகளும் அவனுடைய கைக்குத்தப்புவார்கள்.—அவன் தேசம்சுகளின்மேல் தன்மையை நீட்டுவான்: எசிப்துதேசமுந்தப்பாது.—எசிப்தின் பொன்னும் வெள்ளியுமான திரவியங்களையும், எல்லா அருமையான பொருள்களையும் ஆளுவான்: விபியரும், கூவியரும் அவன் அடிகளைத் தொடருவார்கள்.—கிழக்கிலும் வடக்கிலுமிருந்துவரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்: ஆதலால் அநேகரைக் கொலைசெய்யவும், நாசப்படுத்தவும் அவன் மிகுந்த குரோதத்துடன் புறப்பட்டுப்போவான்.—சமுத்திரங்களுக்கிடையிலுள்ள சிறப்புப் பொசுடுருந்திய பரிசுத்தமலையினாட்டத்தில் தன் அரமனை யின் கூடாரங்களை ஸ்தாபிப்பான்; ஆனாலும் அவன் தன் முடிவைக் காண்பான், அவனுக்குத்தண்ணெய்செய்வார் ஒருவருமில்லை.

52. அதிகாரம்.

௩. இலரவேலர் ஆபத்தினின்றும் மிகாயேலால் விடுவிக்கப்படல்: ௫. முடிவுகாலத்தின் தீர்க்கதரிசனங்கள் தானியேலுக்குத் தெரிவிக்கப்படல். அக்காலத்தில் உன் சனங்களின் சந்தியாருகடைய பட்சத்தில் மிகாயேலென்னும் அந்தமகா அதிபதி நிற்பான்: ஒருசாதியார் தோன்றினதுமுதல் அக்காலம்வரைக்குமுண்டாயிராத ஆபத்துக்காலம்வரும்: அக்காலத்தில் புத்தகத்திலெழுதப்பட்டவர்களாகிய உன் சகல சனங்களும் விடுவிக்கப்படுவார்கள்.—பூமியின் புழுதியில் நித்திரையடைந்தவர்களாகிய அநேகரில், சிலர் நித்தியசீவனையும், சிலர் இலக்கையையும், நித்திய அவமானத்தையும் அடையும்படி விழித்தெழுந்திருப்பார்கள்.—ஞானவான்கள், ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், நீதிமான்களின் நெறியில் அநேகரைச் சேர்க்கிறவர்கள், சதாகாலங்களிலும் நட்சத்திரங்களைப்போலவும் பிரகாசிப்பார்கள்.—தானியேலே, நீயோ முடிவுகாலம்வரைக்கும் இவ்வாக்கியங்களை மூடி, புத்தகத்தை முத்திரைப்படுத்து: அநேகர் அங்குமிங்கும் ஓடுவார்கள், அறிவுபெருகுமென்றார்.

(௩௩) எண். உச. உச. எரே. உ. (௩௩) மல். உ. எ. (௩௫) க. பேதுரு. க. எ. (௩௬) உ. தெச. உ. ச. வெளி. ய. ௩. (௩௭) க. தீமோ. ச. ௩. ஏசா. ய. ச. ௩. உ. தெச. உ. ச. (௩௮) ஏசா. ச. ச. ௩. (௪௦) ஏசா. உ. க. ச. க. ய. ச. எசே. ௩. ௨. ௩. வெளி. க. ய. ௩. வெளி. க. ய. ௩. (௪௧) ஏசா. ய. ச. (௪௩) யாத். ய. ௩. நியா. ச. ய. (௪௫) சங். ச. ௩. உ. தெச. உ. ச. ௩. வெளி. ய. ௩. உ. (52. அதிக.) ஏசா. உ. ச. ௩. ௨. ௩. எரே. ௩. ௩. மத். உ. ச. ௩. ௩. வெளி. ய. ௩. ௩. ரோ. ய. க. ௩. ௩. யாத். ௩. ௩. ௩. எசே. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. வெளி. ௩. ௩. (௩) மத். ௩. ௩. ௩. யோவா. ௩. ௩. ௩. அப். உ. ச. ௩. ௩. ஏசா. ச. ௩. ௩. ரோ. ௩. ௩. ௩. (௩) நீதி. ச. ௩. ௩. மத். ய. ௩. ச. ௩. யாத். ௩. ௩. ௩. க. கொரி. ய. ௩. ௩. ச. ௩. ௩. (௪) வெளி. ய. ச.

௫ மேலுக் தானியேலாகிய நான்பார்க்கையில், நதியின் இக்கரையில் ஒருவனும், நதியின் அக்கரையில் ஒருவனுமாகிய இருவர் நிற்கக்கண்டேன்.—சணலுடையைத்தரித்து, நதியின்சலங்களின்மேல் நின்றவரை ஒருவன் நோக்கி, இந்த ஆச்சரியமானவைகளின்முடிவுபரியந்தம் எவ்வளவு காலஞ்செல்லுமென்றுகேட்க, சணலுடையைத்தரித்து நதியின் சலங்கள்மேல் நின்றவர் தமதுவலக்கையையும் இடக்கையையும் வானத்துக்குநேரே நீட்டி, ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமுஞ்செல்லும்; பரிசுத்தசனத்தின்வல்லமையைச் சிதற அடித்தல் ஒழிவுபெறும்பொழுது, இவைகளெல்லாம் நிறைவேறுமென்று நித்தியமானவரின் நாமத்தைக்கொண்டு ஆணையிடக்கேட்டேன்.—இதை நான் கேட்டும், கருத்து எனக்குத் தெரியவில்லை: அப்பொழுது

நான் அவரைநோக்கி, என் ஆண்டவரே, இவைகளின் முடிவு என்னவென்றேன்.—அதற்கவர் தானியேலே நீபோய்விடு: முடிவுகாலம்வரைக்கும்வாக்கியங்கள் அடைக்கப்பட்டும், முத்திரைப்படுத்தப்பட்டிருக்கும்.—அநேகர் சுத்த மடைந்து வெண்மையாகி, பரீட்சிக்கப்படுவார்கள்; துன்மார்க்கரோ துன்னெறியில் நடப்பார்கள்: துன்மார்க்கரில் ஒருவரும் அறியமாட்டார்; ஞானவான்கள்மாத்திரம் அறிவார்கள்.—நித்திய பலியை நீக்கி, சருவநாசத்தின் அரோசியமானதை ஸ்தாபித்த நான் முதல் ஆயிரத்திருநூற்றுத்தொண்ணூறு நாளிருக்கும்.—எதிர்பார்த்து, ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்துநாள்வரையில் சேருகிறவன் வாழ்வுடையவன்.—நீயோ முடிவுவருமளவும் போய்விடு: நீ இளைப்பாறி, காலத்தின்முடிவில் உன் வீதத்தில் நிற்பாயென்றான்.

(௫) அதி.யே.ச. (எ) உபா.கூ.உய. வெளி.யே.கூ.எ. வெளி.யே.யே.ச. லூக்.உக.உச. (ய) ஒசி.யே.கூ. சக.யே.கூ. வெளி.உஉ.யே. யோவா.எ.யே. (யே) ஏசா.ஓ.எ.உ. வெளி.யே.யே.கூ.

க. அதிகாரம்.

க. இலரவேலரின் ஆத்தம நிலைமையைத் தெரிவித்தல்: கூ. ஓசியாவிகாஞ்செய்துயெஸ்ரியே லென்னும்புத்திரனைப்பெறுதல்: சு. லோருகம் மா பிறத்தல்: அ. லோயம்மி பிறத்தல்: ஐ. யூதா, இலரவேலென்பவர்களின் இரட்சிப்பைத்தீர்க்கதரிசனமாய்ச்சொல்லல்.

யூதா தேசத்து இராசாக்களாகிய ஊசியா, யோதாம், ஆகாஸ், இஸ்கியா என்பவர்களின் காலத்திலும், யோவாஷின்புத்திரனும் இலரவேலின் இராசாவுமாகிய யெரோபொமுடையகாலத்திலும், பெயெரின் புத்திரனாகிய ஓசியாவுக்குக்கூட உடைய யெ கோ வா வி ன்வாக்கி.—யெ கோ

வா ஓசியாவைக்கொண்டு வாக்கைச்சொல்லத்தொடங்கினபொழுது, யெ கோ வா ஓசியாவைநோக்கி, நீபோய், ஒரு விபசாரஸ்திரியையும் விபசாரப்பிள்ளைகளையுஞ் சேர்த்துக்கொள்: தேசம் யெ கோ வா வை விட்டு மிகுதியும் வி

பசாரத்தைச்செய்துவருகின்றதென்றார்.—அந்தப்படி அவன்போய், திபலாயீயின் புத்திரியாகிய கோமதியாச்சேர்த்துக்கொண்டான்; அவன் கருப்பவதியாக்கி அவனுக்கு ஒரு புத்திரனைப் பெற்றார்.—அப்பொழுது யெ கோ வா அவனைநோக்கி, இவனுக்கு யெஸ்ரியேலென்னும் பெயரிடுவாயாக; சொற்ப காலத்துக்குள்ளே நான் யெ

கூவின்வமிசத்தாரிடத்தில் யெஸ்ரியேலின் இரத்தப்பழியைவிசாரித்து, இலரவேல்வமிசத்தாரின் இராச்சியத்தை ஒழியப்பண்ணுவேன்.—அந்நாளில் யெஸ்ரியேலின் தாழ்ந்தபூமியில் இலரவேலின் வில்லுமுறிப்பேனென்றார்.

அவன்திரும்பவுங்கருப்பந்தரித்து ஒருபுத்திரியைப்பெற்றான். அவர் அவனைநோக்கி, இவளுக்கு லோருகம்மாவென்னும் பெயரிடுவாயாக: இலரவேல்வமிசத்தார்மேல் நான் இனித்தயை செய்யேன், நான்முழுவதும் அவர்களை அகற்றவேன்.—யூதாவமிசத்தார்மேல் தயைசெய்யவேன், வில்லினாலாகிலும், கட்கத்தினாலாகிலும், யுத்தத்தினாலாகிலும், குதிரைகளினாலாகிலும், குதிரைவீரரினாலாகிலும், அவர்களை இரட்சிக்காமல், அவர்களுடைய தேவனாகிய யெ கோ வா வினால் அவர்களை இரட்சிப்பேனென்றார்.

அவன் லோருகம்மாவை முலைமறக்கப்பண்ணின்பின்பு கருப்பந்தரித்து, ஒரு புத்திரனைப் பெற்றார்.—அப்பொழுது அவர், நீங்கள் என்

னுடைய சனங்களல்ல, நான் உங்களுடையவரல்ல: ஆதலால் இவனுக்கு லோயம்மியென்னும் பெயரிடுவாயாகவென்றார்.

ஆயினும், இலரவேல் வமிசத்தாரின்தொகை, அளவுக்கும் எண்ணுக்கும் அடங்காத சமுத்திரத்தின்மணலைப்போலாகும்; நீங்கள் என்னுடைய சனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்வதற்குப்பிரதியாக, நீங்கள் சீவனுள்ள தேவனுடைய புத்திரரென்று அவர்களுக்குச் சொல்லப்படும்.—அக்காலத்திலே யூதாவமிசத்தாரும், இலரவேல்வமிசத்தாரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அநிபதியை ஏற்படுத்தி, தேசத்தினின்று புறப்பட்டுவருவார்கள்: யெஸ்ரியேலின்நான் பெரிதாகும்.

உ. அதிகாரம்.

க. சனங்களின் ஞானவிபசார கிரியைகளைத்தெரிவித்தல்: சு. அதினிமித்தம் அவர்கள் யெ கோ வா வினால் தண்டிக்கப்படல்: ஐசு. அவர்கள் வாழ்வடையும்படி யெ கோ வா அருளிச்செய்தல்.

என் சனங்களையென்று உங்கள் சகோதரருக்கும், தயைபெற்றவர்களையென்று உங்கள் சகோதரிகளுக்குஞ்சொல்லுங்கள்.—உங்கள் மாதாவோ டேவழக்காடுங்கள், வழக்காடுங்கள்: அவன் எனக்கு மனைவியும்ல்ல, நான் அவளுக்குப்புருஷனுமல்ல: அவன் தன் வேகைத்தனங்களைத் தன்பார்வையினின்றும், விபசாரங்களைத் தனது ஸ்தனங்கள் மத்தியினின்றும் விலக்கக்கடவன்.—இல்லா

விட்டால் நான் அவனை நிருவாணமாக்கி, அவன்பிறந்தநாளில் இருந்த பிரகாரம் அவனை நிறுத்துவேன், அவனை அவாந்தரவெளியைப்போலாக்கி, வ

நண்ட பூமியைப்போல் அவனைவிட்டு, தாகத்தினால் அவனைக்கொலைசெய்யவேன்.—அவளுடைய பிள்ளைகள் விபசாரப்பிள்ளைகளானபடியால், அவைகளுக்குத் தயைசெய்யேன்.—அவைகளின் மாதா விபசாரஞ்செய்தான்: அவைகளைக் கருப்பந்தரித்தவன் இலச்சையான கருமஞ்செய்தான்: எனக்கு ஆகாரத்தையும், என்சலத்தையும், என் ஆட்டமயிரையும், என்சணலையும், என்எண்ணெயையும், என் பானங்களை யுந்தத்துவருகிற என்நெசரைப்பின்பற்றுவேனென்றான்.

ஆதலால் பார், நான் உள்வழியை முள்ளுக்களினால் அடைப்பேன், அவன் தன் பாதைகளைக் கண்டுபிடிக்காதபடிக்கு மதிவை எழுப்புக

(க. அதி. உ.) அதி.கூ.க. உபா.கூ.க. எரே.உ.யூ. எசேசு.உ.கூ.க., (ச) உ.இரா.ய.யெ. உ.இரா.யெ.யெ.உ.கூ. (க) உ.இரா.யெ.கூ.உ.கூ. (எ) உ.இரா.யெ.கூ.கூ. சச.ச.கூ. (ய) ஆதி.கூ.உ.யெ. ரோ.கூ.உ.கூ.உ.எ.உ.எ. க.பேதரு. உ.யெ.அதி.உ.உ.கூ.யோவா.க.யெ.உ.கூ.யோவா.கூ.க. (யக) ஏசா.யெ.யெ.யெ.கூ.எரே.கூ.யெ.எ. எசேசு.கூ.உ.கூ.—(உ.அதி.உ.) ஏசா.கூ.யெ.கூ. எசேசு.யெ.உ.கூ. (க) எரே.யெ.உ.உ.உ.கூ. எசேசு.யெ.கூ.கூ.கூ. எசேசு.யெ.யெ.கூ. ஆமோ.அ.யெ.யெ.கூ. (ச) யோவா.அ.ச.கூ. (ஓ) ஏசா.க.உ.கூ. எரே.கூ.கூ.அ.கூ. எசேசு.யெ.யெ.யெ.கூ. வச.அ.யெ. எரே.சச.யெ. (க) யோபு.கூ.உ.கூ. புல.கூ.எ.கூ.

எ வேன்.-அவன் தன் நேசரைப்பின்பற்றுவான், ஆளுமும் அவர்களை அணுகான்; அவன் அவர்களைத் தேடுவான், காணான்: அப்பொழுது அவன், நான் என்முந்தின புருஷனிடத்திலே திரும்பிப்போவேன்; எனக்கிருக்கிற நிலைமையிலும் இருந்த நிலைமையே உத்தமமென்பான்.—நான் தனக்குத் தானியத்தையும், புதுத்திராட்சரசத்தையும், எண்ணெயையும் கொடுத்தேனென்றும், அவர்கள் பாகாலாயுருவாக்கின வெள்ளியையும், பொன்னையும், நான்தனக்குப்பெருகப்பண்ணினேனென்றும் அவன் அறியான்.—ஆதலால்நான் எந்தானியத்தை அதின்காலத்திலும், எந்திராட்சரசத்தை அதின்காலத்திலும் எடுப்பேன், அவருடையநிருவாணத்தைமுடத்தக்க என்ஆட்டமெயிரையும், என்சண்டையும் திரும்பவாங்குவேன்.—இப்பொழுது நான் அவன்நேசரின்முன்பாக அவன் இழிவை வெளிப்படுத்துவேன், என்கையினின்று ஒருநடும் அவனை விடுவீக்கமாட்டார்களும்.—அவருடையமகிழ்ச்சி எல்லாவற்றையும், அவன்உற்சவதினங்களையும், அமாவாசிகளையும், ஒய்வுநாட்களையும், அவருடைய மகாசபைகளும் உற்சவதினங்கள் அனைத்தையும் ஒழியப்பண்ணுவேன்.—என்பிரியமானவர்கள் எனக்குப்பணயமாய்க்கொடுத்த திராட்சக்கொடிகளும், அத்திரமங்களும் இவைகள்தானென்று அவன் குறித்தவைகளை நான் அழித்துக்காடாக்குவேன், காட்டுமிருகங்கள் அவைகளைத்தின்னும்.—அவன் பாகாலங்களுக்குத் தூபங்காட்டி, காதணிமுதலிய ஆபரணங்களினாலே தன்னை அவங்கரித்துக்கொண்டு தன்நேசரைப்பின்பற்றி, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளுக்குப் பலன் அளிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்.

உச ஆயினும், பாருங்கள், நான் அவளுக்கு நயங்காட்டிவனூற்றத்தில் அவளை அழைத்துக்கொண்டுபோனபின்பு அவளை ஆற்றும்படிபேசுவேன்.—

உடு அவ்விடத்தினின்று திராட்சத் தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக அக்கோரின்தாழ்ந்த பூமியையும், அவளுக்குக்கொடுப்பேன்: இளம்பிராயத்தில் எகிப்துதேசத்தினின்று புறப்பட்டு வந்தகாலத்தில் பாடினதுபோல அங்கேபாடுவான்.—அந்நாளிலே நீ என்னைப் பாகாலென்றொமல், இவேஷயென்பாயென்று யெகோவா சொல்லுகிறார்.—பாகால்களுடைய நாமங்களை அவள்வாயினின்று அகற்றுவேன்; அப்பால் அவைகளின்பேர் நினைவிலும்வராது.—அக்காலத்திலே நான் அவர்கள் நிமித்தமாகாட்டுமிருகங்களோடும், ஆகாயத்துப்பறவைகளோடும், பூமியின் ஊர்வன

வற்றோடும் ஒரு உடன்படிக்கை செய்து, தேசத்தினின்று வில்லையும், கட்சத்தையும், யுத்தத்தையும் அகற்றி, அவர்களைவாழ்வுடையவர்களாய்ப்படுக்கப்பண்ணுவேன்.—நான் நித்தியசம்பந்தத்திற்கெய்கன்று உன்னை ஏற்படுத்துவேன்; நீதியோடும், நியாயத்தோடும், அன்போடும், இரக்கத்தோடும் உன்னை எனக்கென்று நியமிப்பேன்.—நான் உண்மை உயோடே உன்னை என்னுடையவளென்று நியமிப்பேன்: நீயே யெகோவாவை அறிந்துகொள்வான்.—அக்காலத்திலே நான் செவிகொடுப்பேனென்று உகையெகோவா சொல்லுகிறார், நான்வானங்களுக்குச் செவிகொடுப்பேன், அவைகள் பூமிக்குச்செவிகொடுக்கும்.—பூமிதானியம், திராட்சரசம், எண்ணெயென்னும் இவைக்குச் செவிகொடுக்கும்; இவைகளோ, யெஸ்ரியேலுக்குச் செவிகொடுக்கும்.—நான், பூமியில் அவனை எனக்கென்று விதைப்பேன்; நான், தயைபெருதவன்மேல் தயை செய்வேன்; என்சனமல்லாதவர்களைநோக்கி, நீ என்சனமென்றுநான்கொல்ல, அவர்கள் என் தேவனை என்பார்களென்றார்.

௩. அதிகாரம்.

திரஷ்டாரந்தத்தினால் இஸரவேலின் சீர்கெட்ட நிலைமையைத்தெரிவித்தல்: அவர்கள் வாழ்வடைவார்களென்று காட்டல்.

அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசபானபாத்திரங்கள்மேல் பிரியம்வைக்கிறவர்களாகிய இஸரவேல்வமிசத்தார்மேல் யெகோவா அன்பு வைத்திருக்கிறபடி, நீ திரும்பவும்போய், பெருருவனாகிநேசிக்கப்பட்டுவரும், விசாரியானவருமாகிய ஒரு ஸ்திரியை நேசித்துக்கொள்ளென்று யெகோவா என்னிடத்தில் சொன்றார்.—அப்பொழுது நான் பதினைந்துவெள்ளிக்காசுக்கும், ஒன்றரை ஒமர் வாற்கோதுமைக்கும் அவளைக்கொண்டு,—அவளைநோக்கி, நீவேசைத்தனமாய் நடவாமலும், ஒருவனுயுஞ்சோமலும், அநேக நான் எனக்கென்றிரு; நானும் உனக்கென்றிருப்பேனென்றேன்.—இஸரவேல் சந்ததியார் நெடுநாள் இராசாவில்லாமலும், பிரபு இல்லாமலும், பவியில்லாமலும், சிலையில்லாமலும், எபோத்தில்லாமலும், தேராபியில்லாமலும் இருப்பார்கள்.—பின்பு இஸரவேல்சந்ததியார்திரும்பித் தங்கள் தேவனாகிய யெகோவாவையும் தங்கள் இராசனாகிய தாலீதையுந்தேடுவார்கள்; பிற்காலத்தில் யெகோவாவையும் அவருடைய அனுக்கிரகத்தையும் நினைந்து அஞ்சுவார்கள்.

(எ) எசேக். யசு. அ. (அ) ஏசா. க. க. எசேக். யசு. யெ. யெ. யசு. அதி. அ. ச. (ய) எசேக். யசு. க. எ. (யச) ஆமோ. அ. இ. ய. க. இரா. ய. உ. க. உ. (யஉ) சங். அ. ய. ய. உ. யசு. ஏசா. இ. இ. (யக) எசேக். உ. க. ச. ய. ச. உ. (யச) எசேக். உ. ய. க. இ. (யடு) யோசு. எ. உ. ச. ஏசா. ச. இ. ய. ஏரே. உ. உ. எசேக். யசு. அ. உ. உ. ச. யா. த. ய. இ. உ. (யஎ) யா. த. உ. க. யசு. யோசு. உ. க. ச. ச. க. யசு. உ. (யஅ) யோபு. இ. உ. க. ஏசா. ய. க. ச.—க. எசேக். க. ச. உ. இ. சங். ச. ச. க. ஏசா. உ. ச. எசேக். க. க. ய. ச. க. க. ய. லேவி. உ. ச. இ. ஏரே. உ. க. ச. (உய) ஏரே. க. க. க. க. ச. யோவா. ய. எ. க. (உக) ச. க. அ. ய. உ. (உக) ஏரே. க. க. எ. ச. க. ய. க. ச. க. யசு. க. ரோ. க. உ. ச. க. ப. துரு. உ. ய.—(க. அதி. க.) ஏரே. க. உ. ய. (க) உ. ப. அ. உ. க. யசு. (ச) ஏசா. ய. க. யசு. யா. த. உ. ச. க. நியா. ய. எ. இ. (இ) ஏரே. இ. ய. ச. இ. ஏரே. க. ய. க. எசேக். க. ச. உ. க. உ. ச. ஏசா. உ. உ. ஏரே. க. ய. உ. ச. எசேக். க. அ. அ. யசு. தானி. உ. உ. அ. மீகா. ச. க.

ச. அதிகாரம்.

க. சனங்களும் ஆசாரியருமானவர்களுடைய பாவத்தினிமித்தந் தேவனால் தண்டனை வருமெனக்காட்டல்: ௨௨. தேவபூசையைக்குறித்துச்சனங்களைக்கண்டித்தல்: ௨௩. இஸரவேல்வமிசத்தாருக்குவந்தஆபத்தைக்கண்டுபூதாவமிசத்தார்புத்தியிருவமாய் நடக்கும்படியுணர்த்தல். இஸரவேல் சந்தியாரே, நீங்கள் யெகோவாவின் வாக்கைக்கேளுங்கள்: தேசத்திலேசத்தியமும், தயையும், தேவஞானமுயில்லாதபடியினாலே யெகோவா தேசத்துச்சனங்களோடேவிவாதம்பண்ணுகிறார்.—அவர்கள்கட்டளையைமீற்ப்பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரஞ்செய்துவருகிறார்கள், இடைவிடாதபடி இரத்தஞ்சிந்துகிறார்கள்.—இதினியித்தந்தேசம்புலம்பும், அதில்வசிக்கியாவரும் காட்டுமிருகங்களோடும் ஆகாயத்துப்பறவைகளோடும் சேர்ந்துபோவார்கள்; சமுத்திரத்தின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்தும்.—ஆயினும் ஒருவனும் விவாதம்பண்ணாதிருப்பானாக, ஒருவனும் மற்றவனைக்கண்டித்துக்கொள்ளாதிருப்பானாக: உன்சனங்கள் ஆசாரியனோடே விவாதம்பண்ணுகிறவர்களைப்போலிருக்கிறார்கள்.—ஆதலால் நீபகலில் இடறிவிழுவாய், இரவில் தீர்க்கதரிசியும் உன்றோடேவிழுவான், நான் உன்தாயைச்சங்கரிப்பேன். உன்சனங்கள் அறியாமையினிமித்தம் சேதிக்கப்படுகிறார்கள்: நீ அறிவைவெறுத்துவிட்டாய், ஆதலால் நானும் உன்னைவெறுத்துவிடுவேன், நீ இனி என்சந்நிதியில் ஆசாரியனாயிருக்கமாட்டாய்: நீ உன் தேவன் ஆசாரியவேதத்தைமறந்தாய், நானும் உன்சந்தியாரைமறப்பேன்.—அவர்கள்எவ்வளவுபெருகினார்களோ அவ்வளவு எனக்குவிரோதமாய்ப்பாவஞ்செய்தார்கள்: நான் அவர்களுடைய மகிமையை இலச்சையாகமாற்றுவேன்.—அவர்கள் என் சனங்களின் பாவபலியைப்புகித்து, இவர்களுடைய பாவத்தின்மேல் வாஞ்சைப்படுகிறார்கள்.—ஆதலால் சனத்துக்குநேரிடுவதுபோல் ஆசாரியனுக்கும்நேரிடும்: அவர்களுடைய நெறிகளின்படி நான் அவர்களைத்தண்டிப்பேன், அவர்கள் கிரியைகளின் பலனை அவர்களுக்கு அளிப்பேன்.—அவர்கள் யெகோவாவை மதியாதினிமித்தம் அவர்கள் புகித்தாலுந்திருத்திபெறார்கள்: அவர்கள்விபசாரம் பண்ணினாலும் விருத்தி அடையார்கள்.—இவ்வேசைகளையும், திராட்சரசமும், புத்தத்திராட்சரசமும் மனதைக்கவர்ந்துகொள்ளுகின்றன. ௨௨. என்சனங்கள் தங்கள் மரத்துண்டங்களிடத்தில் ஆலோசனைகேட்கிறார்கள், அவர்களுடைய

கோல் அவர்களைப்போதிக்கின்றது: விபசாரத்துக்கேற்ற ஆவி அவர்களை முறைதவறப்பண்ணிற்று, அவர்கள்விபசாரக்கிரியைகளைச்செய்து தங்கள் தேவனைவிட்டு விலகி இருக்கிறார்கள்.—அவர்கள் மலைச்சிகளிலே பலியிட்டு, குன்றாக யுகளின்மேல்நிழல் நல்லதென்று, அல்லோன், விபனா, ஏலாவிருட்சங்களின்கீழ்த் தூபங்காட்டுகிறார்கள்: இதினியித்தம் உங்கள் குமாரத்தின்வேசையின் கிரியைகளையும், உங்கள் மருமக்கள் விபசாரத்தையும் செய்துவருகிறார்கள்.—உங்கள் குமாரத்திகள் வேசைக்கிரியைகளையும், உங்கள் மருமக்கள் விபசாரத்தையுஞ்செய்யும்பொழுது நான் அவர்களைத்தண்டிக்காமல்விடுவேனா; அவர்களே விலகி வேசைகளோடேபோய், விலைமக்களோடே பலி இடுகிறார்கள்: ஆதலால் விவேகமில்லாத சனங்கள் இடறிவிழுவார்கள். இஸரவேலே, நீ வேசைமார்க்கமாய் நடந்துவருகிறாயே, ஆயினும் யூதா இப்படிப்பட்டகுற்றமில்லாதிருக்கக்கடவன்; கில்காலுக்குப்போகாமலும், பேதாவெனிலேசேராமலும், யெகோவா நித்தியமானவரென்று ஆணையிடாமலுமிருப்பீர்களாக.—இஸரவேல் அடங்காத கடாரியைப் புகபோல அடங்காதிருக்கிறான்: ஆதலால் யெகோவா விஸ்தாரமானவெளியில் ஆட்டுக்குட்டியைப்போல அவர்களை மேய்ப்பார்.—எப்ராயீம் வக்கிரகங்களைச்சார்ந்திருக்கிறான்: அவனைவிடு.—அவர்கள்பாணஞ்செய்தமதுப் புளித்தது: ௨௩. நாடோறும் விபசாரக்கிரியைகளைச் செய்துவருவார்கள்: அவருடைய அதிபதிகள் தாருங்களைன்று இலச்சையைவரும்புகிறார்கள்.—காற்று அவனைத்தன்சிறகுகளில் இறுக்கக்கட்டிக்கொண்டது, அவர்கள் தங்கள்பலிகளினிமித்தம் இலச்சை அடைவார்கள். ௩. அதிகாரம். ஆசாரியர், சனங்கள், பிரபுகள் என்னுமிவர்களுக்குவருந் தண்டனையைத் தெரிவித்தல். ஆசாரியர்களே, கேளுங்கள், இஸரவேல்வமிசத்தாரே, சிந்தித்துக்கொள்ளுங்கள்; இராசவமிசத்தாரே, செவிகொடுங்கள்; நீங்கள்மிஸ்பாவில் ஒருகண்ணியும், தாபோரினமேல் விரிக்கப்பட்டவலையுமானீர்கள், இதினியித்தம் நியாயத்தீர்ப்பு உங்களைத்தொடரும்.—நெறிதவறினவர்கள்குதியும் வதைசெய்கிறார்கள், நான் அவர்களை வரையுந் தண்டிப்பேன்.—நான் எப்ராயீமை அறிவேன், இஸரவேல் எனக்குமறைந்திருக்கவில்லை: எப்ராயீமே, நீவிபசாரக்கிரியையைச் செய்துவருகியாய், இஸரவேல் ஆகுசப்பட்டான்.—அவர்கள் தங்கள் தேவனிடத்தில் திரும்புகிறதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்

(ச. அதி. க.) ஏசா.க.௨௩. ஏரே.௨.௩. மீகா.௬.௨. ஏரே.௪.௨௨. (க) ஏரே.௪.௨௩. ஆமோ.௩.௩. செப்.௧.௩. (ச) உபா.௩.௩. (க) ஏசா.௩.௩. (எ) க.சாமு.௨.௩. மல்.௨.௩. பிலி.௩.௩. (க) ஏசா.௨.௨. ஏரே.௩.௩. (ய) லேவி.௨.௨. மீகா.௬.௩. ஆகா.௧.௧. (ய) ஏசா.௨.௩. பிர.௩.௩. (ய) ஏரே.௨.௨. அபக.௨.௩. ஏசா. ௪.௨. (ய) ஏசா.௧.௨. எசே.௧.௩. ஆமோ.௩.௩. ரோ.௧.௨. (ய) அதி.௩.௩. ஆமோ.௪.௪. க.இரா.௩. ௨.௩. ஆமோ.௩.௩. செப்.௧.௩. (ய) ஏரே.௩.௩. ச.௧.௩. (ய) மத்.௩.௩. (ய) மீகா.௩.௩. (ய) ஏரே.௪. ௩.௩. ஏசா.௧.௨. ஏரே.௨.௨. (இ. அதி. ௨.) ஏசா.௨.௩. (க) ஆமோ.௩.௨. எசே.௧.௩. அதி.௪.௩.

கன்: விபசாரத்தின் ஆவி அவர்களுக்குள்ளிருக்கின்றது, அவர்கள் யெகோவாவை அறியார்கள்.—இஸரவேலின் கருவம் அவன் முகத்துக்கு முன்பாகச் சாட்சியாகின்றது: ஆகையால் இஸரவேலும் எப்ராயீமும் தங்கள் தங்கள் அதிக்கிரமத்திலே விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் விழுவான்.—அப்பொழுது அவர்கள் தங்கள் ஆடுமொடுகளோடு யெகோவாவைத் தேடும்படி போவார்கள்; அவர்கள் அவரைக் காணார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.—அவர்கள் யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகஞ்செய்தார்கள்: அந்நியப்பிள்ளைகளைப் பெற்றார்கள்: இப்பொழுதும் ஒருமாதம் அவர்களைத் தங்கள் பங்குகளோடே பட்டிக்கும்.—கிபியாவில் எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்: பேதாவெனில் உரத்தசத்தமிடுங்கள், பேனயாமீனே, உன்பின்னே பார்.—கண்டிப்பின்தினத்தில் எப்ராயீம் பாழாவான்: நிச்சயமாய் நேரிடுவதை இஸரவேல் வமிசத்தாருக்குள்ளே நான் வெளிப்படுத்தினேன்.—யூதாவின் பிரபுகள் எல்லையமாற்றினவர்களைப்போலானார்கள்: நான் என் உக்கிரத்தைச் சலத்தைப்போல அவர்கள்மேல் வக ஊற்றுவேன்.—எப்ராயீம் மணப்பூருவமாய் அந்தமுறைமைக்கு இணங்கிப்படியால் உபத்திரவப்பட்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்ட உடலான்.—ஆதலால் நான் எப்ராயீமுக்குப் பொட்டரிப்பைப்போலிருப்பேன், யூதாவமிசத்தாருக்கு உருப்புப்போலாவேன்.—எப்ராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையுங்கண்டபொழுது எப்ராயீம் அஞ்சியிரிடத்தில்போனான், இராசாவாகிய யாரேபிடத்தில் ஆளனுப்பினான்: அவன் உங்களைச் சொஸ்தப்படுத்தவும், உங்கள் காயத்தைமாற்றவும் அவனால் முடியாமற்போய்ற ஷசுறு.—நான் எப்ராயீமுக்கு ஒருசிங்கத்தைப்போலிருப்பேன், யூதாவமிசத்தாருக்கு ஒரு இளஞ்சிங்கத்தைப்போலாவேன்: நான், நானே பீறி, போய்விடுவேன்; நான் கவர்ந்துகொள்வேன், விடுவிப்பார் ஒருவருமில்லை.

வடு அவர்கள் தங்கள் தங்கள் குற்றத்தை உணர்ந்துசொல்லி, என் முகத்தைத் தேடும்வரைக்கும் நான் என் ஸ்தானத்துக்குத்திரும்பிப்போவேன்: அவர்கள் தங்கள் ஆபத்தில் என்னைச்சாக்கிரதையோடே தேடுவார்கள்.

கூ. அதிகாரம்.

க. மனத்திரும்பும்படி ஏவல்: ச. பாவத்தைக்குறித்துச் சனங்களை யுணர்த்தல்.

நாம் யெகோவாவினிடத்தில் திரும்புகவோம் வாருங்கள்: அவரே நம்மைப்பீறினார், அவர் நம்மைச் சொஸ்தப்படுத்துவார்; அவர் அடித்தார், பற்றிவார்.—அவர் இரண்டுநாளுக்குப்பின்பு நம்மை உயிர்ப்பிப்பார்: மூன்றாம்நாளிலே நம்மை எழுப்புவார், நாம் அவர் சமூகத்தில் சீவிப்போம்.—அப்பொழுது நாம் அறிவுபெறுவோம், யெகோவாவை அறியும்படி முயலுவோம்: அவர் வெளிப்பாடு அருளுதையம்போல் நிச்சயமாயிருக்கின்றது; மழையைப்போல், பூயிக்கு முன்பின்மாரிகன்போல், நம்மிடத்தில் வருவார்.

எப்ராயீமே, உனக்கு என்னசெய்வேன்; யூதாவே, உனக்கு என்னசெய்வேன்; உங்கன்பயபத்திகாலையில் தோன்றும் மெகத்தைப்போலவும், விடியற்காலத்தில் ஒழிந்துபோகிற பனியைப்போலவுமிருக்கின்றது.—ஆதலால் நான் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என்வாய்மொழிகளைக்கொண்டு அவர்களைக்கொலைசெய்தேன்: உனக்கு நேரிடுந்தண்டனைகள் ஒளியைப்போல் வெளிப்பட்டன.—நான் பலியைப்பார்க்கிலும் தயையையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவ அறியையும் அதிகமாய்விருப்புகிறேன்.—அவர்களோ, ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறினார்கள்: அந்தஸ்தானத்தில் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள்.—கிலியாத் தூர்க்கிரியை செய்பவர்களுடைய நகரம், அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டது.—பறிகாரர்கூட்டங்கள் ஒருவனைக்காத்திருக்கிறதபோல், வநிகேமுக்குப்போகிற வழியில் ஆசாரியக்கூட்டத்தார் கொலைசெய்கிறார்கள்: அவர்கள் தூர்க்கிரியையைச் செய்கிறார்கள்.—இஸரவேல் வமிசத்தியை பயங்கமான காரியத்தைக் கண்டேன்: அங்கே எப்ராயீமின் வேகசமார்க்கமுண்டு, இஸரவேல் அசுசிப்பட்டான்.—யூதாவே, என் சனங்களைச் சிறைமீட்கும்பொழுது உனக்கும் ஒரு அறுப்புக்காலம் நியமித்திருக்கிறார்.

எ. அதிகாரம்.

க. பாவத்தினியித்தஞ் சனங்களைக் கண்டித்தல்: வக. கபடத்தினியித்தந் தேவன் கோபித்தல்.

நான் இஸரவேலைச் சொஸ்தப்படுத்தவிருப்பினபொழுது, எப்ராயீமின் பாவமும், ஷமாரியாவின் தீமைகளும் வெளிப்படுத்தப்பட்டன: அவர்கள் வஞ்சனைசெய்கிறார்கள்; திருடன் உள்ளேவருகிறான், பறிகாரர்கூட்டத்தார் வெளியேருறையாகிறார்கள்.—அவர்கள்செய்யுந்தீமையை எல்லா உம் நான் நினைவிலேவைக்கிறேனென்று அவர்கள்

(க) நீதி.க.உ.அ. ஏசா.க.யடு. ஏரே.யக.யக. எசேசு.அ.ய.ய. மீகா.கூ.ச. யோவா.எ.கூ.ச. (எ) ஏசா.ச.அ.அ. ஏரே.க.உ.ய. ஏரே.இ.யக. அதி.கூ.எ. மல்.உ.யக. சக.யக.அ. (அ) யோவே.உ.க. ஏசா.ய.கூ.ய. யோசு.எ.உ. நியா.இ.யசு.(ய) உபா.யக.யசு.(யக) உபா.உ.அ.கூ. கஇரா.ய.உ.உ.அ. மீகா.கூ.யக. (யஉ) நீதி.ய.உ.ச. (யக) ஏரே.கூ.ய.ய.உ. உ.இரா.ய.இ.யக. (யச) புல.கூ.ய. (யடு) லேவீ.உ.க.ச.ய.சக. ஏரே.உ.க.ய.உ.யக. எசேசு.கூ.க. சங்.எ.அ.கூ.ச.—(கூ. அதி. க.) உபா.கூ.உ.கூ. க.சாமு.உ.சு. யோபு.இ.ய.ய. ஏரே.கூ.ய.எ. (உ) க.கொரி.ய.இ.சு. (கூ) ஏசா.இ.சு.யக. உ.சாமு.உ.கூ.ச. சங்.எ.உ.சு. யோபு.உ.க.உ.கூ. (டு) ஏரே.க.ய. ஏரே.உ.கூ.உ.கூ. எபி.ச.ய.உ.(கூ)க.சாமு.ய.இ.உ.உ. பிர.இ.க. மீகா.கூ.அ. மத்.கூ.யக. சங்.இ.ய.அ.கூ. நீதி.உ.க.கூ. ஏசா.க.யக. ஏரே.உ.உ.யக. யோவா.ய.எ.கூ. (எ) யோபு.கூ.கூ.கூ. (கூ) ஏரே.யக.கூ. எசேசு.உ.உ.உ.இ. (ய) ஏரே.இ.கூ.ய. (யக) ஏரே.இ.கூ.கூ. யோவே.கூ.யக. வெளி.யசு.ய.இ. சங்.உ.உ.கூ. —(எ. அதி. க.) அதி.இ.க. (உ) ஏரே.ய.எ.க.சங்.கூ.யக. நீதி.இ.உ.உ. சங்.கூ.ய.அ.

தங்கள் உள்ளத்திற் சிந்திப்பதில்லை. அவர்களுடைய கிராமங்களில் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர்; அவைகள் என்முதலின்முன்னிருக்கின்றன.—அவர்கள் தங்கள் தீமையினால் இராசாவையும், தங்கள் பொய்களினால் பிரபுகளையும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.—அவர்களெல்லாரும் விபசாரர்கள், அப்பஞ்சுகெறவன் எரியிடம் அடுப்பைப்போலிருக்கிறார்கள், மாவைப்பிசைத்ததுமுதல் அது உப்பிப்போம்வரைக்கும் அனலை எழுப்பாமல்விடுவான்.—நம்முடைய இராசாவின் தினத்தில் பிரபுகள் திராட்சரசாபத்தினால் வருத்தமாயிருக்கிறார்கள்; அவன் நின்றைக்காரரோடே தன்மையை நீட்டுகிறான்.—அவர்கள் பதிலிருக்கையில் தங்கள் இருதயத்தை அடுப்பைப்போலாக்குகிறார்கள்: அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இராமுமுதலாம் நித்திரைகொண்டாலும் அது காலமேசுவாலிக்கிற அக்கினியைப்போல் எரியும்.—அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல் அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப்படுத்தினார்கள்; அவர்களுடைய சகல இராசாக்களும் விழுந்தார்கள்: அவர்களில் என்னைநோக்கிப்பிரார்த்திக்கிறவன் ஒருவனுமில்லை.—எப்ராயீம் அந்நியசாகியாரோடே கலந்திருக்கிறான்; எப்ராயீம் திருப்பாமல்விட்ட அப்பம்.—அந்நியர் அவன் பலத்தைப்படுத்தினார்கள், அவனோடு அதை அறியான்: அவன் தலைமயிர் இடைக்கிடை நரைத்திருந்தும் அவன் அதை அறியான்.—இஸரவேலின் கருவம் அவன் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகின்றது: ஆயினும் அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பவயில்லை, இவை எல்லாவற்றினிமித்தமும் அவரைத்தேடவுமில்லை.

௧௧ எப்ராயீம் பேதைமையானபுருவுக்குச்சரி, அவன் புத்தியினன்: எகிப்தியரைவரவழைக்கிறான், ௧௨ அஹூரியவிடத்திலே போகிறார்கள்.—அவர்கள் போகும்பொழுது என்வையை அவர்கள்மேல் வீசுவேன்; ஆகாயத்துப்பறவைகளைப்போல அவர்களை இறங்கப்பண்ணுவேன்; சபையிலேகேள்விப்பட்ட பிரகாரம்நான் அவர்களைத்தண்டிப்பேன்.— ௧௩ ஐயோ, அவர்கள் என்னைவிட்டு அலைந்துகிறபடியினால் அவர்களுக்கு ஆபத்துவரும்; அவர்கள் என்கட்டையைமீறினபடியினால் அவர்களுக்கு நாசம்வரும்: நானே அவர்களை மீட்டுக்கொண்டேன், ஆனாலும் அவர்கள் எனக்குவிரோதமாய்ப்பொய்களைப்பேசுகிறார்கள்.—தங்கள் சயனங்களில் அலறும்பொழுது அவர்கள் என்னைநோக்கித் தங்கள்மனப்பூருவமாய் ஒலியிடாமல், தானியம் திராட்சரசமென்னும் இவைகளுக்காக எமாய்க்கூடுகிறார்கள், எனக்கு விரோதமாய்க் கட்டையை மீறுகிறார்கள்.—நான் அவர்களைத் தண்டித்

தேன், அவர்களுக்குப் புயபலத்தைக் கொடுத்தேன், ஆனாலும் எனக்குவிரோதமாய்த் தாள்சிந்தனைகளைச் சிந்திக்கிறார்கள்.—அவர்கள் திரும்புகிறார்கள், சருவத்திற்குமேலானவரிடத்திலோ அவர்கள்: அவர்கள் கள்ள வில்லுக்கொப்பாயிருக்கிறார்கள்: அவர்களுடைய பிரபுகள் தங்கள் தங்கள் நாவின் குரோதத்தினிமித்தம் கட்டகத்தினால் விழுவார்கள்: இதுவே எகிப்துதேசத்தில் அவர்களுக்கு வரும்நிந்தை.

அ. அதிகாரம்.

அவபத்தி, தேவபூசைமுதலியவற்றினிமித்தம் இஸரவேலருக்குவருந் தண்டனையை யுரைத்தல்.

நீ உன்வாயில் எக்காளத்தைவை. அவர்கள் என் உடன்படிக்கையைத்தள்ளி என் கட்டையைமீறினபடியினாலே, சத்துரு, யெகோவாவின் வீட்டுக்குக் கழுதைப்போல் வருவான்.—ஆ, என் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோமென்று சொல்லி, இஸரவேலர் என்னைநோக்கி ஒலமிடுவார்கள்.—இஸரவேலன் மையைவிலக்கினான்: சத்துரு அவனைத்தொடருவான்.—அவர்கள் இராசாக்களை ஏற்படுத்துகிறார்கள், என்னாலே யல்ல: என்சம்மதமில்லாமல் பிரபுகளை நிலப்படுத்தினார்கள்: அவர்கள் தாங்கள் சேதிக்கப்படுவதற்கேதுவாய்த்தங்கள் வெள்ளியினும் பொன்னினும் விக்கிரகங்களைச்செய்தார்கள்.

ஷமாரியாவே, உன் கன்று உன்னை விலக்கிறது; என் கோபம் அவர்களுக்கு விரோதமாய் மூண்டிருக்கின்றது: சுத்தம்பெறுவது, எதுவரைக்கும் அவர்களால் இயலாதிருக்கும்.—அது இஸரவேலில் தோன்றிற்று: தொழிற்காரன் அதைச்செய்தான்; ஆதலால் அது தேவனல்ல: ஷமாரியாவின் கன்று கண்டதுண்டமாக்கப்படும்.—அவர்கள் காற்றை விதைத்துச் சூறைக்காற்றை அறுப்பார்கள்: விளைவு அவர்களுக்கில்லை: கதிர் மாவைக் கொடுக்கமாட்டாதா: கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.—இஸரவேல் விழுங்கப்பட்டான்: அவர்கள் அந்நியதேசத்தாருக்குள் இன்பந்தராதபாத்திரத்தைப்போலிருப்பார்கள்.—அவர்கள் தனித்துத்திரிகிற காட்டுக்கழுதைமையப்போல அஹூரியவிடத்தில் போனார்கள்.—எப்ராயீம் கூலிக்குச்சிறைகரைச்சம்பாதித்தான், அவர்கள் அந்நியதேசத்தாருக்குக் கூலிகொடுத்தாலும் இப்பொழுது நான் அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன், பிரபுகளின் இராசா ஏற்றுஞ்சமையினால் அவர்கள் சொற்பகாலத்துக்குள்ளே துக்கப்படுவார்கள்.—எப்ராயீம் பாவஞ்செய்வதற்கேதுவாய் அநேகவேதிகைகளைச்செய்தபடியினால், வேதிகைகளை அவன் பாவஞ்செய்வதற்கேதுவாகும்.—நான் என் வேதத்தி ௧௨

(க) ரோ.க.௧௨. (ச) எரே.க.௨. (எ) ௨.இரா.ய.௧௩.ய.௧௨.௧௩.௧௪.௧௫. ௧௬.௧௭.௧௮. (அ) சங்.௧௬.௧௭. (ய) எசா.௧.௧௩. (௨) எசே.௧.௨.௧௩. லேவி.௨.௧.௧௨. உபா.௨.௧.௧௩. ௨.இரா.ய.௧.௧௩.௧௪. மீகா.௧.௧. (ய) யோபு.௧.௧௩.௧௪.௧௫. எரே.௧.௧. ௧௩.௧௪. (அ) அ.அ. ௧. (உ) உபா.௨.௧.௧௩. எரே.௧.௧.௧௩. அபகூ.௧.௧. (௨) தீ.௧.௧.௧. (ச) ௨.இரா.ய.௧.௧௩.௧௪. (௩) எரே.௧.௧.௧௩. (௪) நீதி.௨.௨.௧. (அ) ௨.இரா.ய.௧.௧௩. எரே.௨.௨.௧. (௧) ௨.இரா.ய.௧.௧௩. எரே.௨.௨.௧. (௨) எசா.௧.௧.௧. எசே.௧.௧.௧.௨.௧.௩. தானி.௨.௧.௩. (௩) உபா.௧.௧.௧. சங்.௧.௧.௧.௨.௧.

லுள்ள யிருந்த விசேஷங்களை அவனுக்கென்று எழுதினேன். அவைகள் அபூருவமாய் எண்ணப்பட்டன.—அவர்கள் எனக்கென்று செலுத்தத்தகுமாய் சித்தத்தைப் பவியிடும்பு சித்தகிரர்கள், யெகோவாவோ அவர்களை அங்கிரிக்க மாட்டார்; இப்பொழுது இவர் அவர்களுடைய அதிகிரமத்தை நினைந்து, அவர்களுடைய பாவத்தை விசாரிப்பார்: அவர்கள் திரும்பவும் எகிப்துக்குப் போவார்கள்.—இஸரவேல் தன் சிருஷ்டிகர்த்தாவை மறந்து விகிரகாலயங்களைக் கட்டுகிறான்; யூதா அரணை பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்: ஆனாலும் நான் அவன் நகரங்களில் அக்கிரமியை வரப்பண்ண அது அவனுடைய அரமணைகளைத் தகிரும்.

கூ. அதிகாரம்.

தேவபூசைமுதலிய பாவங்களினிமித்தம் இஸரவேலுக்கு வருந்தண்டணையைத் தெரிவித்தல். இஸரவேலே, நீ அந்நிய சனங்களைப்போல மகிழ்ந்து களிசூராதே: நீ உன் தேவனுக்குப் பராமுகமாகி, வேசையின் கிரியைகளைச் செய்கிறாய், ஒவ்வொரு தாளியக்கனத்திலும் கூலியை விரும்புகிறாய்.—தாளியக்களமும், திராட்சத்தின் ஆலையும் அவர்களைப் போஷிப்பதில்லை, திராட்சரசம் அவர்களிடத்தில் ஒழிந்துபோம்.—அவர்கள் யெகோவாவின் தேசத்தில் வசிப்பதில்லை; எப்ராயீமரோ திரும்பவும் எகிப்துக்குப் போவார்கள், அஹூரியலில் அசுசியான பதார்த்தங்களைப் புசிப்பார்கள்.—அவர்கள் யெகோவாவுக்கென்று திராட்சரசத்தை ஊற்றமாட்டார்கள், அவர்களுடைய பலிகளை அவர் அங்கிரியார்: அவைகள் புலம்புகிறவர்களின் உணவைப்போலிருக்கும்; அவைகளைப் புசிப்பவர்கள் யாவரும் ஆசுசுப்படுவார்கள்: அவர்களுடைய ஆகாரம் அவர்களுக்கே யாகும், அது யெகோவாவின் வீட்டிலேசேராது.—மகா சபைகூடும் நாளிலும், யெகோவாவின் உற்சவதினத்திலும் என்னசெய்வீர்கள்.—பார், அவர்கள் நரசத்துக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்: எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் அவர்களை அடக்கம்பண்ணும்: அவர்கள் வெள்ளியினால் சம்பாதித்த இனிய ஸ்தானங்களைக் காஞ்சொறிகள் சுதந்தரித்துக்கொள்ளும்: அவர்களுடைய தாவரங்களில் முட்செடிகள் முளைக்கும்.—உன் மிகுதியான பாவத்துக்காகவும், மகாபகைக்காகவும் நீ விசாரிக்கப்படும் நாள்கள் வந்தன, தண்டணையின் நாள்கள் வந்துவிட்டன; தீர்க்கதரிசி மதியினனென்றும், வேத உபதேசி பித்தனென்றும் இஸரவேலர் அறிந்துகொள்வார்கள்.—

எப்ராயீமின் காவலானன் என் தேவன் பட்சத்திலிருந்தான்: தீர்க்கதரிசி தன் வழிகளெல்லாவற்றிலும் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாயிருக்கிறான், தன் தேவனுடைய ஆலயத்திற்கு அரோசியமுன்னவன்.—கியாவின் நாட்களிலே நடந்தது போல அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்: இவர் அவர்களுடைய குற்றத்தை நினைப்பார், இவர் அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.—வனத்திலுள்ள திராட்சப்பழங்களைப்போல் இஸரவேலைக் கண்டேன்; அத்திரத்திலே முதல்தரம் பழுக்கும் பழங்களைப்போல உல்கள் முன்னேரைக் கண்டேன்: அவர்கள் பாகாப்பேயோரிடத்திற்குப் போய், இலச்சையான அந்தப்பொருளுக்குத் தங்களை வேறுபடுத்தினார்கள்; அவர்கள் தங்கள் நேசித்த பொருளைப்போல் அரோசிகமுன்னவர்களானார்கள்.—எப்ராயீமின் மகிமை ஒருபறவையைப்போலப் பறந்துபோம், கருப்பந்தரித்தலும், கருப்பத்தில் இருத்தலும், பிரசவித்தலும் இனி இராது.—அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும் நான் அவர்களைப் புத்திரவீனராக்குவேன், ஒருவனும் மீந்திரான்: ஐயோ, நான் அவர்களை விட்டு நீங்கும்பொழுது அவர்களுக்கு ஆபத்துவரும்.—என்பவர்களை யெப்ராயீம் தீறுவைப்போல இனி மையானஸ்தானத்தில் நாட்டப்பட்டிருக்கிறான்: ஆகிலும் எப்ராயீம் கொலைகாரனிடத்தில் தன்பாலகரை வெளியேகொண்டுவருவான்.—யெகோவாவே, அவர்களுக்குக் கொடுத்தருளும்: என்னத்தைக்கொடுப்பீர்; அழிகருவையும், பாவல்லாத ஸ்தனங்களை யுங்கொடும்.—அவர்களுடைய தீமை எல்லாம் கில்காலிலுண்டு: அங்கே நான் அவர்களை வெறுத்தேன்: அவர்கள் செய்யுந்துர்க்கிரியையினிமித்தம் அவர்களை நான் என் ஆலயத்தினின்று தூர்த்துவேன், நான் இனி ஒரு பொழுதும் அவர்களை நேசிக்கமாட்டேன்: அவர்களுடைய பிரபுசன்யாவரும் வழுவிப்போனார்கள்.—எப்ராயீம் அடிக்கப்பட்டான், அவர்களுடைய வேர் உலர்ந்துபோயிற்று, இனிக்கனிகொடுக்கமாட்டார்கள்: அவர்கள் பெற்றாலும் நான் அவர்களுடைய கருப்பத்தின் அருமை யானதை அழிப்பேன்.—அவர்கள் அவருக்குச் செய்விகொடாமல் போனபடியால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்: அவர்கள் அந்நிய தேசத்தாருக்குள் அலைந்து திரிவார்கள்.

டி. அதிகாரம்.

இஸரவேலர் செய்த தேவபூசைமுதலான பாவங்களினிமித்தம் அவர்களைக் கண்டித்துப் பயமுறுத்தல்.

(யூ) எரே. எ. உ. ச. க. எ. க. எரே. ய. ச. ய. ய. உ. ஆமோ. இ. உ. உ. ஆமோ. அ. எ. உ. பா. உ. அ. ச. அ. (யிச) உ. பா. க. உ. ய. அ. ஏ. ச. அ. உ. க. உ. க. எ. பெ. உ. ய. க. இரா. ய. உ. க. க. எரே. ய. எ. உ. எ. ஆமோ. உ. இ.—(க. அ. தி. க.) எரே. ச. ச. ய. எ. (க.) லேவீ. உ. இ. உ. க. எரே. உ. எ. எ. சேசு. ச. ய. க. தாளி. க. அ. உ. இரா. ய. எ. க. (ச) எரே. க. உ. ய. உ. பா. உ. க. ய. ச. லேவீ. ய. எ. ய. (ச) அ. தி. எ. ய. ச. ஏ. ச. அ. க. (எ) எ. சேசு. ய. க. க. மீ. கா. உ. ய. க. செ. ப. க. ச. (அ) எரே. க. ய. எ. எ. சேசு. க. ய. எ. (க) ஏ. ச. அ. க. க. க. நியா. ய. க. உ. உ. (ய) ஏ. ச. அ. ச. மீ. கா. எ. க. எண். உ. இ. க. எரே. ய. க. ய. க. எ. சேசு. உ. ய. அ. ஆமோ. ச. இ. (ய. உ) யோ. ப. உ. எ. ய. ச. உ. பா. உ. அ. ச. க. க. உ. உ. பா. க. க. ய. எ. உ. இரா. ய. எ. ய. அ. (யி) ஏ. ச. அ. உ. க. (யி) எ. சேசு. உ. ச. உ. க. (யி) உ. பா. உ. அ. ச. ச. க. இ.—(யி. அ. தி.)

இலரவேல் பலன்றதிராட்சக்கொடி, அவன் தனக்குக்கனிகொடுக்கிறான்: அவன் தன் கனியின் மிகுதிக்கேற்கவேதிகைகளை அதிகமாக உண்டாக்குகிறான்; அவன் தன் தேசத்தின் நலத்துக்காகச் செளந்தரியமான விக்கிரகங்களைச் செய்கிறான்.—அவர்களுடைய இருதயம் பிரிவுபட்டிருக்கின்றது; இப்பொழுது அவர்கள் குற்றமுள்ளவர்களாகத்தீர்க்கப்படுவார்கள்: இவர்களுடைய வேதிகைகளை இடித்து, அவர்களுடைய விக்கிரகங்களை நாசப்படுத்துவார்.—நாம் யெகோவாவுக்குச் பயப்படாமற்போனபடியினாலே நமக்கு இராசாவில்லை; இராசா நமக்காக எதைச் செய்யக்கூடுமென்று இனிச்சொல்லுவார்கள்.—அவர்கள் சொற்களைச் சொல்லி, பொய்யானையிட்டு, உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்: ஆதலால் வயல்வெளியின் படைச்சால்களில் நசுசச்செடியைப்போல நியாயத்தீர்ப்புமுனைக்கின்றது.—ஷூமாரியாப்பேதாவெனிலுள்ளகன்றுகளினியித்தம் பயப்படுவார்கள்: அதினுடைய மகிமைவிட்டு நீங்கினதென்று சனங்களும், கனிகூர்ந்த பூசாரிகளும் புலம்புவார்கள்.—அதுவும் அஜீரியவில் யாரேப் இராசாவுக்குக்காணிக்கையாகக்கொண்டுபோகப்படும்: இலச்சை எப்ராயீமைப்பிடிக்கும், இலரவேல்தன் ஆலோசனையினால் இலச்சை அடைவான்.—ஷூமாரியாவின் இராசா சலமுகத்தின் துரையைப்போல அதம் பண்ணப்பட்டான்.—இலரவேலுடைய பாவமாகிய அவெனின் உயர்ந்தல்தானங்கள் அழிக்கப்படும்: முட்செடியும், குருக்கத்தியும் அவர்கள் வேதிகைகளின்மேல் முளைக்கும்; அவர்கள்மலைகளைநொக்கி, எங்களை மூடுங்கொன்றும், குன்றுகளைப்பார்த்து, எங்க்மேல் விழுங்கொன்றுஞ்சொல்லுவார்கள்.—இலரவேலே, நீ கியாவின் நாட்கள் முதல்பாவஞ்செய்துவந்தாய்: அங்கே அவர்கள்நின்றார்கள்: பாவமுள்ள சந்ததியாருக்குவிரோதமாய்க் கியாவிலுண்டானயுத்தத்தில் அவர்களுக்குச்சேதமில்லை.—நான் அவர்களைத்தண்டிக்கவிரும்புகிறேன்; அவர்கள் தங்கள் இருவிதபாவங்களினியித்தம் கட்டப்படும்பொழுது சனங்கள் அவர்களுக்கு விரோதமாய்க்கூடுவார்கள்.—எப்ராயீம் போரடிக்கவிரும்பி நன்றாய்ப்பழக்கினகாரியாயிருக்கிறான்; நான் அதின் அழகியகழுத்தின்மேல் துகத்தை ஏற்றுவேன்: எப்ராயீமை ஏர்பூட்டி ஒட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான்.—நீங்கள் நீதிக்கொன்று விதையுங்கள், தேவபத்திக்கேற்க அரியாயிருங்கள்; பண்படுத்தாத நிலத்தைச் செய்கைபண்ணுங்கள்: யெகோவா

வந்து உங்கள்மேல் நீதியென்னும் மழைபெய்விக்கும்வரைக்கும் அவரைத்தேடத்தக்ககாலம் வந்தது.—நீங்கள் தீமையை உழூதீர்கள், பாவத்தை யுக அறுத்தீர்கள்; நீ உன்வழியையும், உன்பராக்கிரமவீரர்கூட்டத்தையும் நம்பினாய், ஆனபடியால் நீங்கள் பொய்களின் கனிகளைப் புசித்தீர்கள்.—ஆயசகையால் உன்சனங்களுக்குள் அமளி எழும்பும், பின்னாளின்மேல் மாதாமோதப்பட, யுத்தினத்தில் ஷல்மான் நேத்தார் பெலை நாசப்படுத்தினதுபோல, உந்துருக்கங்கொல்லும் சிதைக்கப்படும்.—உங்கள் மிகுதியானபாவங்களினியித்தம் இடுபெத்தேல் உங்களுக்கும் இப்படிச்செய்யும்: இலரவேலின் இராசா உதயகாலத்தில் சங்கரிக்கப்படுவான்.

யக. அதிகாரம்.

க. தேவனுடைய அனுக்கிரகத்தைப்பெற்ற இலரவேலர் நன்றியினத்தினியித்தம் தண்டிக்கப்படல்: அ. தேவன் அவர்களை அனுக்கிரகித்தல்.

இலரவேல் பாலகளுயிருந்த பொழுது நான் அவனைநேசித்தேன், எகிப்தினின்று என் புத்திரனைவரவழைத்தேன்.—அவர்கள் இவர்களைவரவழைக்க இவர்கள் அவர்கள் சமூகத்தைவிட்டுவிடகிறார்கள்: பாகால்களுக்குப் பலியிட்டிட்டு தொழிற்பட்டவிக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள்.—நான் எப்ராயீமருக்கு அவர்களைகைகளைப்பிடித்து நடைபயிற்றினேன்; ஆகிலும் நானே தங்களைச்சொஸ்தப்படுத்தினவரென்று அவர்கள் அறியவில்லை.—மனுஷருக்கிசைந்தகயிறுகளாகிய அன்பின் பந்தங்களினாலே நான் அவர்களை இழுத்து, அவர்கள் கழுத்துகளினின்று துகத்தைத் தூக்கினவரைப்போலாகி, அவர்களிடத்தில் உணவுப்பொருளைக்கூட்டிவைத்தேன்.

அவர்கள் மனந்திரும்பச் சம்மதியாததினியித்தம் எகிப்துதேசத்துக்குத் திரும்பிப்போகமாட்டார்கள், அஜீரியனே அவர்களுக்கு இராசா.—கட்கம் அவர்கள் நகரங்கள்மேல்வந்து தங்கும், அவர்களுடைய ஆலோசனைகளினியித்தம் அவர்கள் கொல்களை நாசப்படுத்தி அவர்களைப்பிடிக்கும்.—என் சனங்கள் என்னைவிட்டுவிடகப்பார்க்கிறார்கள்: அவர்கள் சருவத்திற்குமேலானவரிடத்தில் அவர்களை வரவழைத்தாலும் அவரமேன்மைபாராட்டுவார் ஒருவருமில்லை.—எப்ராயீமே, நான் உன்னை எப்படிக்கைவிடுவேன்; இலரவேலே, நான் எவ்விதமாய் உன்னை ஒப்பிப்பேன்; நான் எப்படி உன்னை அத்மாவைப்போலாக்குவேன்; நான் உன்னைச் சேபோயீமைப்போல வைப்பதெப்படி; எனக்குள் என்னிருதயம் கலங்குகின்றது, கார

(க) நாகூ.உ.உ. (உ) க.இரா.ய.அ.உ.க. மத்.க.உ.ச. (கூ) மீகா.ச.க. (ச) உபா.உ.க.ய.அ. ஆமோ.கூ.எ. அப்.அ.உ.உ. எபி.ய.உ.ய.டு. (ஊ) க.இரா.ய.உ.உ.அ.உ.க. உ.இரா.உ.க.டு. செப்.க.ச. க.சாமு.ச.உ.க.உ.உ. (அ) உபா.க.உ.க. க.இரா.ய.உ.க.ய. ஏசா.உ.ய.க. லூக்.உ.க.ய.டு. வெளி.ச.ய.க. (கூ) நியா.உ.ய. (ய) உபா.உ.அ.க.க. நியா.ய.க.ய.க. எசேக்.உ.க.ச.க.ச.எ. (யக) எரே.இ.ய.ய.க. மீகா.ச.ய.க. (யஉ) நீதி.ய.க.ய.அ. எரே.ச.க. (யக) யோபு.ச.அ. நீதி.உ.உ.அ. கலா.ச.எ.அ. (யச) உ.இரா.ய.அ.கூ.ச.—(யக. அதி. க.) மத்.உ.ய.டு. யாத்.ச.உ.உ.உ.க. (உ) உ.இரா.ய.எ.ய.க. (கூ) உபா.க.க.க. ஏசா.ச.க. யாத்.ய.டு.உ.க. (ச) லேவி.உ.க.ய.க. (ஊ) உ.இரா.ய.எ.ய.க.ய.ச. (எ) எரே.க.க. (அ) எரே.க.எ. ஆதி.ய.ச.அ. உபா.உ.க.உ.க. ஆமோ.ச.ய.க. உபா.கூ.உ.க. ஏசா.க.க.ய.டு. எரே.க.க.உ.ய.

ணியத்தினால் என் உன்மெல்லாம் எரிவின்ற
 ௧ து.—என் உக்கிரகோபம் பவிக்கவிடேன், எப்
 ௨ ராய்மைச்சங்கரிக்கத்திரும்பேன்: உன் மத்தியி
 ௩ லுள்ளபரிசுத்தராகிய நான் மனுஷனல்ல, தே
 ௪ வன்; நான் கோபத்துடன் வரேன்.—அவர்கள்
 ௫ யெகோவாவைப் பின்பற்றி நடப்பார்கள்:
 ௬ அவர் ஒருசிலங்கத்தைப்போலக் கருச்சிப்பார்: அ
 ௭ வர்களுக்கும்பொழுது அவர்கள் சந்தியார்
 ௮ மேற்குத்திசையினின்று நடுங்குவார்கள்.—எகிப்
 ௯ தினின்று குருவியைப்போலவும், அஜூரியதே
 ௧௦ சத்தினின்று புருவைப்போலவும் நடுங்கிவரு
 ௧௧ வார்கள்: நான் அவர்களை அவரவர்கள்விட்களில்
 ௧௨ வாசம்பண்ணுவப்பேனென்று யெகோவா
 ௧௩ சொல்லுகிறார்.—எப்ராயீம் பொய்களிளாலும்,
 ௧௪ இலரவேல்வயிசத்தார் வஞ்சகத்தினாலும் என்
 ௧௫ னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்: யூதாவோ
 ௧௬ இன்னும் தேவனிடத்தில் ஆளுகைபெற்றி
 ௧௭ ருக்கிறான், அவன்பரிசுத்தரோடே உண்மையுள்
 ௧௮ னவளையிருக்கிறான்.

12. அதிகாரம்.

௧. எப்ராயீம், யூதா, யாக்கோபென்பவர்களைக்கண்
 ௨ டித்தல்: எ. எப்ராயீமின் பாவத்தை எடுத்துக்
 ௩ காட்டித் தண்டனைவருமெனத்தொறிவித்தல்.

எப்ராயீம் காற்றைமாதிரும் மேய்கிறான், மே
 ௨ காற்றைப்பின்தொடருகிறான்: அவன் நாடோ
 ௩ றும் பொய்யையும் உபத்திரவத்தையும் வருத்திக்
 ௪ கப்பண்ணி, அஜூரியரோடே உடன்படிக்கை
 ௫ பண்ணுகிறான், எகிப்துக்கு எண்ணிக்கொண்
 ௬ டிபோகப்படுகின்றது.—யூதாவோடே யெகோ
 ௭ வாவுக்கு வழக்கிருக்கின்றது, அவர் யாக்கோ
 ௮ பை அவன்நெரிகளுக்கேற்க விசாரித்து, அவன்
 ௯ கிரியைகளுக்கத்தகதாசப்பலனளிப்பார்.

௧௦ கருப்பத்தில அவன் தன்சகோதரனுடையகு
 ௧௧ திங்காலப்பிடித்தான், அவன் பிரபுவைப்போல்
 ௧௨ தேவனோடே மல்லயுத்தம்பண்ணினான்.—அ
 ௧௩ வன், தூதனாவரோடே மல்லயுத்தஞ்செய்து
 ௧௪ மேற்கொண்டான்: அழுது அவரைநோக்கிவிண்
 ௧௫ ண்ப்பம்பண்ணினான்.—யெகோவா வென்
 ௧௬ னும் நாமத்தை ரூபகக்குறியாய்ச்சேரூபதிரியுந்
 ௧௭ தேவனுமாகிய யெகோவா பெத்தேவில் அ
 ௧௮ வணைக்கண்டு அவனோடே பேசினார்.—ஆதலால்
 ௧௯ நீ உன் தேவனிடத்தில் திரும்பு: தயையும் நி
 ௨௦ யாயமும் செய், இடைவிடாதபடி உன் தேவ
 ௨௧ னைக்காத்துக்கொண்டிரு.

௨௨ காணியன் தன்சகையல் கன்னத்தராசைப்பி
 ௨௩ டித்திருக்கிறான்: உபத்திரவஞ்செய்யவிரும்புகி
 ௨௪ ருன்.—எப்ராயீம், நான் ஐசுவரியமுள்ளவனா
 ௨௫ னேன், நான்பொருளைச்சம்பாதித்தேன்: நான்ப

டும் எந்தப்பிரயாசத்திலும் பாவத்தைஎண்ணிக்கா
 ௨ ணமாட்டார்களென்றான்.—எகிப்துதேசத்தினி
 ௩ று உன்னை அழைத்துவந்த உன் தேவனும் யெ
 ௪ கோவாவும் மாகிய நான் மகா உற்சவதினங்க
 ௫ ளிலேயிருக்கிறதுபோலத் திரும்பவும் உன்னைக்
 ௬ கடாரங்களிலே வாசம்பண்ணுவப்பேன்.—
 ௭ நான் தீர்க்கதரிசிகளைக்கொண்டு விளம்பினேன், ௭
 ௮ அநேகதரிசனங்களை அருளினேன், தீர்க்கதரிசி
 ௯ களைக்கொண்டு திருஷ்டாந்தங்களைக் காட்டி
 ௧௦ னேன்.—ஆகிலும் சிலியாத்திலே பாவமுண்
 ௧௧ டு, அவர்கள் அபத்தர், இதுநிச்சயம்: சிலமுனில்
 ௧௨ காள்களைப் பவிய்கிறார்கள்; அவர்களுடைய
 ௧௩ வேதிகைகள் வயல்வெளிகளிலுள்ள கற்குவியல்
 ௧௪ களைப்போலிருக்கின்றன.—யாக்கோபு ஜூரிய ௨௨
 ௧௫ தேசத்துக்கு ஒடிப்போனான், இலரவேல் ஒரும
 ௧௬ னைவிக்காகப்பணிவிடைசெய்தான், ஒருமனை
 ௧௭ விக்காக ஆடுமேய்த்தான்.—யெகோவா ௧௭
 ௧௮ ரு தீர்க்கதரிசியைக்கொண்டு இலரவேலை எகிப்
 ௧௯ தினின்றறுப்படிச்செய்தார், தீர்க்கதரிசியினால்
 ௨௦ அவன்காக்கப்பட்டான்.—ஆகிலும் எப்ராயீம் ௨௦
 ௨௧ அவரை மிகவும் அதிகமாய்ச் கோப்பபடுத்தி
 ௨௨ னான்: ஆதலால் அவன் ஆண்டவர் இரத்தப்ப
 ௨௩ பழியை அவன்மேலேற்றி, அவமானம் என்னும்
 ௨௪ பலனை அவன்மேல்திருப்புவார்.

13. அதிகாரம்.

௧. எப்ராயீம்விக்கிரகராதணையினிமித்தத்தண்டி
 ௨ க்ப்படல்: ௧. தேவன் வாக்குத்தந்தஞ்செய்தல்:
 ௩ ௭. தண்டனைவருமென்று முன்னுரைத்தல்.

எப்ராயீம் பேசுகிறபொழுது நடுங்குவார்கள், அ
 ௨ வன் இலரவேலில் மேன்மைபெற்றான்; அவன்
 ௩ பாகாலைக்குறித்துக்குற்றஞ்செய்து இறந்துபோ
 ௪ னான்.—இப்பொழுது அவர்கள் பாவத்தில் அதிக
 ௫ ளித்து, தங்கள் தங்கள் புத்திக்கேற்க வெள்ளியி
 ௬ னால் தங்கள்நிமித்தம் வார்ப்பான விக்கிரகங்
 ௭ களையும் உருவங்களையுமுண்டபண்ணுகிறார்கள்,
 ௮ இவைகளைல்லாஹ் கம்மியர்வேலை: ஆகிலும்
 ௯ இவைகளைக்குறித்துப் பவிய்கிறவர்கள் கன்று
 ௧௦ களை முத்தஞ்செய்யக்கடவர்களென்றார்கள்.—
 ௧௧ ஆதலால் அவர்கள்காலையில் தோன்றும் மேகத்
 ௧௨ துக்கும், சீக்கிரத்தில் ஒழிவுபெறும்விடியற்காலத்
 ௧௩ தின்பனிக்கும், தானியக்களத்தினின்று குறைத்
 ௧௪ காற்றினால் பறக்கடிக்கப்படும் பதற்கும், பு
 ௧௫ கைவாசலில் ஏறிப்போகிற புகைக்கும் ஒப்பா
 ௧௬ வார்கள்.—நான்எகிப்துதேசத்தினின்று உன்னை ௨௪
 ௨௫ னைத்துவந்த உன் தேவனாகிய யெகோவா,
 ௨௬ என்னையன்றி நீ வேறதேவனை அறியவேண்
 ௨௭ டாம்: என்னையன்றி இரட்சகர் ஒருவருமில்லை.

௨௮ நான் மகா வறண்டநிலமாகிய வஞ்சந்தரத்தில் ௩

(௧) எண்.௨௧.௨௧. எசா.௧௧.௨௧. மல்.௧.௧. (௨) எசா.௧௧.௨. யோவே.௧.௨. சக.௨.௭. (௩) எசா. ௧௨.௨. எசேக்.௨௨.௨.௨.௨. (௪) உ.இரா.௭.௨.௨. எசா.௧௨.௧. (௫) மீகா.௧.௨. (௬) ஆதி.௨.௧.௨.௨. ஆதி.௧.௨.௨.௨. (௭) ஆதி.௨.௨.௨.௨.௨.௨. யாத்.௧.௨.௨. (௮) மீகா.௧.௨. (௯) மீகா.௧.௨. (௧௦) ஜீ.௧.௨.௨. (௧௧) ஜீ.௧.௨.௨. (௧௨) ஜீ.௧.௨.௨. (௧௩) ஜீ.௧.௨.௨. (௧௪) ஜீ.௧.௨.௨. (௧௫) ஜீ.௧.௨.௨. (௧௬) ஜீ.௧.௨.௨. (௧௭) ஜீ.௧.௨.௨. (௧௮) ஜீ.௧.௨.௨. (௧௯) ஜீ.௧.௨.௨. (௨௦) ஜீ.௧.௨.௨. (௨௧) ஜீ.௧.௨.௨. (௨௨) ஜீ.௧.௨.௨. (௨௩) ஜீ.௧.௨.௨. (௨௪) ஜீ.௧.௨.௨. (௨௫) ஜீ.௧.௨.௨. (௨௬) ஜீ.௧.௨.௨. (௨௭) ஜீ.௧.௨.௨. (௨௮) ஜீ.௧.௨.௨. (௨௯) ஜீ.௧.௨.௨. (௩௦) ஜீ.௧.௨.௨.

சு உன்னை அங்கிகரித்தேன்.—அவர்கள் தங்கள் மேய்ச்சலுக்கேற்றத் திருத்திபெற்றார்கள்; திருத்தி அடைந்து அவர்கள் இருதயங் கருவங்கொண்டது; இதினிமித்தம் அவர்கள் என்னைமற்றதார்கள்.—ஆதலால் நான் அவர்களுக்கு ஒரு சிங்கத்தைப்போலிருப்பேன்: சிவங்கியைப்போல் வழியருகேபதிவிருப்பேன்.—குட்டிகளைப்பறி கொடுத்தகரடியைப்போலநான் அவர்களை எதிர்த்து, அவர்கள் இருதயகோசத்தைக்கிழித்து, அவர்களை அங்கே ஒருசிங்கத்தைப்போலப்படுத்திப்போடுவேன்: காட்டுமிருகம் அவர்களைப்பீறும்.

க இலரவேலே, நீயே உனக்குக் கேடுவருவித்தாய்; ஆனாலும் உனக்குத் துணை என்னிடத்திலுண்டு.—எனக்கு இராசாவையும், பிரபுகளையும் ஏற்படுத்துவீராகவென்றாய், இப்பொழுது உன் சகல நகரங்களிலும் உன்னை இரட்சிக்கும் இராசா எங்கே; உன் நியாயாதிபதிகளெங்கே.—நான் கோபங்கொண்டு உனக்கு இராசாவைக்கொடுத்தேன், கோபங்கொண்டு அவனை உடீக்கினேன்.—எப்ராயீமின் குற்றங்கட்டப்பட்டது; அவன் பாவம் வைக்கப்பட்டது.—பிரசவஸ்திரியின் வேதனையைப்போன்ற வேதனைகள் அவனைப்பிடிக்கும்: அவன் விவேகமில்லாத புத்திரன்; அல்லாவிட்டால் சென்மஸ்தானத்தில் காலதாமதம் பண்ணமாட்டான்.—நான் அவர்களை மரித்தோர்ஸ்தலத்தின் வல்லமையினின்றும் மீட்டுக்கொள்வேன்; மரணத்தினின்றும் அவர்களை விடுவிப்பேன்: மரணமே, உன் நாசமெங்கே; மரித்தோர்ஸ்தலமே, உன் சங்காரமெங்கே: என் கண்ணிரங்காது.

யடு அவன் தன்சகோதரருக்குள்ளேபலுகிப்பெருகினாலும் கீழ்காற்றுவரும், வஞ்சகத்தினின்றும் யேகோவாவின் காற்றுவிசம், அதினால் அவனுடைய ஊற்றுக்கண் வற்றிப்போம், அவனுடைய துரவுசுவறிப்போம்: அவன் இவனுடைய பண்டசாலையினின்றும் சகல உத்தமபாத்திரங்களையும் கொள்ளையாடுவான்.—ஷமாரியா தேவனுடைய கட்டளைையை மீறினபடியால் தண்டனை அனுபவிக்கும், அவர்கள் கட்டகத்தினால் விழுவார்கள்: அவர்களுடைய குழந்தைகள் மோதப்பட்டுச் சின்னபின்னமாகும், அவர்களுடைய கருப்பஸ்திரிகள் கீறப்படுவார்கள்.

யச. அதிகாரம்.

க. மனந்திரும்பும்படியுணர்த்தல்: ச. தேவன் வாக்குத்தத்தம்பண்ணுதல்.

இலரவேலே, நீ உன் தேவனாகிய யேகோவாவின் டத்தில் திரும்பு; நீ உன்பாவத்தினாலே விழுந்தாய்.—நீ வசனித்துக்கொண்டியேகோவாவின் டத்தில்திரும்பி, அவரைநோக்கி, எங்கள் பாவத்தை எல்லாம் நீக்கி எங்களை அங்கிகரித்தருளும்: அப்பொழுது நாங்கள் எங்கள் உதிகளின் பலிகளை உமக்குச் செலுத்துவோம்.—அஜூரியர் எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின் மேல் ஏறமாட்டோம்: எங்கள் கைக்கிரியையைப்பார்த்து, நீங்கள் எங்கள் தேவர்களைன்று நாங்கள் இனி ஒருபொழுதுஞ் சொல்லமாட்டோம்: திக்கற்றவன் உம்மிடத்தில்தயைபெறுவானென்று சொல்லுங்கள்.

நான் அவர்களுடைய மாறுபாட்டை மாற்றுவேன், நான் பூரணமனதோடே அவர்களை நேசிப்பேன்: என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.—நான் இலரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்: அவன் ஜீவுன் புஷ்பத்தைப்போல மலருவான், விபானேனைப்போல அவன்வோர்கள் ஊன்றிவிடும்.—அவன் கிளைகள் விருத்தியடைய அவன் செளந்தரியத்தினாலே சீதவிருட்சத்தைப்போலிருப்பான், அவன் வாசனை விபானேனின் வாசனையைப்போலாகும்.—அவன் நிழலில் வாசமாயிருக்கிறவர்கள் திரும்பி வருவார்கள்; தானியவிளைவைப்போலச் செழிப்பார்கள், திராட்சக்கொடியைப்போலப்படருவார்கள்: அவர்கள் விபானேனின் திராட்சசரசத்தைப்போலக் கீர்த்தி பெறுவார்கள்.—எனக்கும் விக்கிரகங்களுக்கும் இனி என்னசம்பந்தமென்று எப்ராயீம் சொல்லுவான், நான் அவனைக்கேட்டு, அவனை உற்றுப்பார்ப்பேன்: நான் பசுமையான தேவதானுவிருட்சத்தைப்போல இருக்கிறேன். உன் கனி என்னாலே கிடைத்தது.—யேகோவாவின் வழிகள் செவ்வையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்: பாவிகளோ அவைகளில் விழுவார்கள். இவைகளை உணர்வதற்கு ஞானமுள்ளவன்யாவன், இவைகளை அறிவதற்குப் புத்திமான் யாவன்.

(சு) உபா. அ. யெ. யச. (எ) புல. கூ. ய. எரே. டி. சு. (அ) உ. சா. மு. யெ. அ. நீதி. யெ. யெ. (க) நீதி. சு. கூ. மல். ச. கூ. (ய) உ. இரா. யெ. ச. உபா. கூ. கூ. அ. ச. சா. மு. அ. டி. யெ. (யெ) ச. சா. மு. அ. எ. (யெ) உபா. கூ. கூ. ச. யோபு. யச. யெ. (யெ) ஏசா. யெ. அ. எரே. கூ. ய. ச. நீதி. உ. உ. கூ. உ. இரா. யெ. கூ. (யச) ஏசா. உ. டி. அ. எசே. க. க. யெ. க. கொரி. யெ. டி. சி. டி. எரே. யெ. ச. ரோ. யெ. உ. கூ. (யெ) ஆதி. ச. க. டி. உ. எரே. ச. யெ. எசே. க. யெ. யெ. நா. கூ. உ. கூ. (யச) உ. இரா. யெ. ச. உ. இரா. யெ. யெ. உ. இரா. யெ. யெ. ஏசா. யெ. யெ. ஆமோ. க. யெ. நா. கூ. யெ.—(யச. அ. தி. க.) யோவே. உ. யெ. (உ) எபி. யெ. யெ. (க) எரே. கூ. யெ. உபா. யெ. யெ. ஏசா. யெ. உ. யெ. சங். ச. அ. டி. (ச) எரே. டி. ச. எபே. க. டி. (டி) யோபு. உ. கூ. யெ. நீதி. யெ. யெ. (சு) ஆதி. உ. எ. உ. உன். ச. யெ. (எ) சங். கூ. க. (அ) எரே. கூ. யெ. யாக். க. யெ. (க) சங். எ. ச. க. எரே. கூ. யெ. தா. னி. யெ. யெ. யோவா. அ. ச. எ. யோவா. யெ. யெ. க. நீதி. யெ. உ. கூ. லூக். உ. கூ. உ. கொரி. உ. யெ. க. பே. து. உ. எ. அ.

யோ வெ ல்.

க. அதிகாரம்.

க. இலரவேலருக்கு வருந்தண்டனையைத் தெரிவித்தல்: அ. புலம்பும்படி சொல்லல்: யக. புலம்பி உபவாசஞ்செய்வதற்கு ஒருநாள் குறிக்கும்படிவேண்டல்.

பெதுவேவின் புத்திரனாகியயோவேலுக்குக்கிடைத்த யெகோவாவின் வாக்கு.—முதியோரே, இவ்வாக்கைக்கேளுங்கள், தேசத்தாரே, நீங்கள் நெல்லாருஞ் செவிகொடுங்கள்; உங்கள்நாட்களிலாவது, உங்கள்முன்னோரின்நாட்களிலாவது இப்படி ஒருகாரியம் நடந்ததுண்டா.—நீங்கள் இதை உங்களுக்கள் பின்னாகளுக்குத்தெரிவியுங்கள், அவர்கள் தங்கள் தங்கள் பின்னாகளுக்கும், அவர்கள் தங்கள் பிற்சந்தியாருக்கும் சொல்லக்கடவர்கள்.—காசப்புழுவிட்டதை வெட்டுக்கிளிதின்றது, வெட்டுக்கிளி விட்டதை யாலேக்குப் புழுத்தின்றது, யாலேக்குப் புழுவிட்டதைக் காசீல்புழுத்தின்றது.—வெறியரே, நீங்கள் தெளிந்து அழுதுகொள்ளுங்கள், திராட்சரசபானிகளே, நீங்களெல்லாரும் புதுத்திராட்சரசத்தினிமித்தம் அலறிக்கொள்ளுங்கள், அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது.—பலமுள்ளவைகளும், எண்ணிறந்தவைகளும், சிங்கத்தின் பல்லுக்களையும் பெண்சிங்கத்தின் கடைவாய்ப்பல்லுக்களையும்முடையவைகளுமாகிய ஒருசாகிராம்முடைய தேசத்தின்மேல் வந்து,—என் திராட்சக்கொடியை அழித்து, என் அத்திரமத்தை முறித்தது: அவைகள் அதை முழுவதும்உரித்துப்போட்டுத்தள்ளிவிட்டன; அதின் கொப்புகள் வெண்மையாயின.

அ தனது இளம்பிராயத்தின் புருஷனைநினைந்து, இரட்டைத்தரித்த ஒருகண்ணியைப்போல்புலம்புங்கள்.—யெகோவாவின் ஆலயத்தினின்றுபோசனபலியும், பானபலியும் அகன்றுபோயின; யெகோவாவின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிரூர்கள்.—வயல்வெளி பாழாய்ப்போயிற்று, பூமி துக்கித்துக்கொண்டிருக்கின்றது; தானியம் அழிந்துபோயிற்று: புதுத்திராட்சரசம் வற்றிப்போயிற்று, எண்ணெய்குன்றிப்போயிற்று.—வேளாண்மைக்காரரே, கோதுமையையும் வாற்கோதுமையையும் குறித்து வெட்கப்படுங்கள்; திராட்சத்தோட்டக்காரரே, அலறுங்கள்; வயல்வெளியின் விளைவு சேதமாய்ப்போயிற்று.—திராட்சக்கொடியாடிப்போயிற்று, அத்திரமஞ்சோருகின்றது; வெளியிலுள்ள மாதனை,

பேரிந்து, தப்புவாமுதவியசகலவிருட்சங்களும் வாடியிருக்கின்றன: மனுபுத்திரருக்குள்ளே சந்தோஷம் ஒழிந்துபோயிற்று.—ஆசாரியர்களே, யக நீங்கள் அரைகட்டிக்கொண்டு புலம்புங்கள்: வேதிகையின்பணிவிடைக்காரரே, நீங்கள் அலறுங்கள்: என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் பிரவேசித்து, இரட்டைத்தரித்து இராமுழுவதும் படுத்துக்கொள்ளுங்கள்: உங்கள் தேவனுடைய ஆலயத்தின் போசனபலியும் பானபலியும் அகன்றுபோயின.

நீங்கள் உபவாசதினத்தை நியமிக்கக்கடவீர்கள், வேலையைவிட்டு ஒய்ந்திருக்கும் ஒருநாளைப் பிரசித்தப்படுத்துங்கள், உங்கள் தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திலே முதியோரையும் தேசத்தாரீயாவரையும் எகமாய்க்கட்டி, யெகோவாவை நோக்கி ஒலமிடுங்கள்.—ஐயோ, யெபயங்கரநாள், யெகோவாவின் நாள் சமீபித்துவந்தது, அது மகாசங்காரத்தைப்போலச்சருவவல்லவரிடத்தினின்றாவரும்.—நம்முடைய பார் யகவையினின்று ஆகாரமும், நமது தேவனுடைய ஆலயத்தினின்று சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையா.—விதை, மண்கட்டிகளின் யெகீழ் அழுகிப்போயிற்று, தானியவீடுகள் வெறுமையாயின, பண்டசாலிகள் மிடிந்துபோயின; பயிர்தீந்துபோயிற்று.—ஆ, மேய்ச்சலில்லாததி யெனூல் மிருகங்கள் எப்படித்தவிக்கின்றன, மாட்டுமந்தைகள் எப்படிக்கலங்குகின்றன; ஆட்டுமந்தைகள் சேதமாய்ப்போகின்றன.—யெகோவா யகவே, உம்மைநோக்கி ஒலமிடுவேன்: அக்கினியினூல் வனத்திலுள்ள மேய்ச்சல்கள் பட்சிக்கப்பட்டன, அதின் சவாலையினூல் வெளியின்விருட்சங்களெல்லாம் எரிக்கப்பட்டன.—காட்டு உயிருகங்களும் உம்மைநோக்கிக்கதறும்: நீர்க்கால்கள் வற்றிப்போயின, வனத்திலுள்ள மேய்ச்சல்கள் அக்கினியினூல் பட்சிக்கப்பட்டன.

உ. அதிகாரம்.

க. பயங்கரமான தண்டனைவருமென்று குறித்தல்: யெ. மனஸ்தாபப்படுமபடி வேண்டல்: யெ. உபவாசதினத்தை நியமித்தல்: யெ. ஆசீர்வாதத்தைக் குறித்து வாக்குத்தத்தஞ் செய்தல்: உக. வரும் நன்மையைமுன்னுரைத்தல்.

நீங்கள் சீயோனில் தாரையூதுங்கள், என்பரிசுத்தமலையிலேபயமுறுத்துஞ்சத்தமிடுங்கள்: யெகோவாவின் நாள் வருகின்றது, அது சமீபித்துவந்தது; தேசத்தாரீயாவரும் நடுங்குவார்களாக.—அ உ

(க. அதி. கூ.) சங். எ. அ. ச. (ச) உபா. உ. அ. கூ. (இ) ஏசா. கூ. உ. ய. (சு) வெளி. கூ. அ. (எ) ஏசா. இ. கூ. (அ) ஏசா. உ. உ. யெ. நீதி. உ. யக. எரே. கூ. ச. (ய) எரே. யெ. யக. ஏசா. உ. ச. எ. (யக) எரே. யச. கூ. ச. (யெ) ஏசா. உ. ச. யக. எரே. ச. அ. கூ. ஏசா. கூ. கூ. (யக) எரே. ச. அ. (யச) உ. நாளா. உ. ய. கூ. ச. யக. வேலி. உ. கூ. கூ. (யெ) எரே. கூ. ய. ஏ. ஏசா. யக. கூ. கூ. (யஅ) ஒசி. ச. கூ. (யக) சங். இ. யெ. எரே. கூ. ய. (உய) யோபு. கூ. அ. சக. சங். ஈ. ச. உ. க. இரா. யெ. எ. — (உ அதி. க.) எரே. ச. இ. எண். ய. இ. கூ. ஒ. ப. யெ. செ. ப. க. யெ. யெ. (உ) ஆமோ. இ. யெ. உ. ய. யத். ய. யச.

து இருளும் அந்தகாரமுமானநாள், மேகம்பரம் பிய காரிருளானநாள், மலைகளின்மேலுள்ள அருகையைத்தையுமுள்ளவர்; தண்டனைசெய்வது அவருக்குப்பரிதாபம்.—ஆருக்குத்தெரியும், யெசுவாவிடமிருந்துவந்து, மனதாருகி, உங்கள் தேவனாகிய யெசுவாவாவுக்கு இடத்தக்கபோசனபலிக்கும், பாணபலிக்குமேற்றவைகள் மீத்திருக்க ஆசீர்வாதஞ்செய்யவுங்கடும்.

ஈயோனில் தாரை ஊதுங்கள், உபவாசதினத் யெசுவாவிடமிருந்துகொள்ளுங்கள், வேலைவிட்டு ஓய்ந்திருக்கும் ஒருதினத்தைப் பிரசித்தப்படுத்துங்கள்.—சனங்களை ஏகமாய்க்கூட்டுங்கள், சபையெகையப்பரிசுத்தப்படுத்துங்கள், முதியோரைச்சேருங்கள், பாலகரையும் பார்தமுந்தையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்; மணவாளன் தன் அறையினின்றும், மணவாட்டி தனது அந்தப்புரத்தினின்றும் புறப்படுவார்களாக.—யெசுவாவின பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள்மண்டபத்துக்கும் வேதிகைக்கும் இடையில் அழுது, யெசுவாவே, உம்முடையசனங்களைமன்னித்தருளும், அந்நியர் அவர்களை அரசாள உமக்குரிய சதந்தரசனங்களை நிந்தைப்படவிடாதிரும்: அவர்கள் தேவன் என்கேயென்று அந்நியசனங்களுக்குள் அவர்கள் சொல்லவேண்டியதென்ன வென்பார்களாக.

அப்பொழுது யெசுவா தமதுதேசத்தை யெசுவினாந்து, அன்பின் ஊக்கங்கொண்டு, தமதுசனங்களைமேல் இரங்குவார்.—யெசுவா உத்தரஞ் செயல்வந்த தமதுசனங்களைநோக்கி, கேளுங்கள், நான் உங்களுக்குத்தானியத்தையும், திராட்சர சத்தையும், எண்ணெயையும் அனுப்புவேன், அவைகளினால் நீங்கள் திருத்தி அடைவீர்கள்: நான் அந்நியதேசத்தாருக்குள் உங்களை இனி நிந்தைப்படவிடேன்.—வடதிசையின் சேனையை உன் உயிருக்குத் தூரமாகவிட்கி, அதின் முந்தண்டுகளுக்குடலுக்கும், அதின் பின்னண்டுகளுக்குடலுக்கும் நேராகும்படி, வறட்சியும் பாழமான தேசத்துக்குத்தாரத்திடுவேன், அதுபெரியகாரியங்களைச்செய்திருந்தும் அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் தூர்க்கந்தம் விசுமென்பார்.

தேசமே, நீயப்பபடாதே; யெசுவா பெரியகாரியங்களைச்செய்கிறார், ஆதலால் நீ மிகுந்த துசந்தோஷப்படு.—வெளியிலுள்ள மிருகங்களே, உன் நீங்களும் யப்பபடாதிருங்கள்: வனத்திலுள்ள மெய்ச்சல்கள் முளைத்தன, விருட்சங்கள் களிகொடுக்கும், அத்திரமும் திராட்சக்கொடியுந்தங்கள் தங்கள் பலனைத்தரும்.—ஈயோனின்மக்களே, சந்தோஷப்படுங்கள்: உங்கள் தேவனாகிய யெசுவாவில் களிகூருங்கள்: அவர்

(க) ஆதி. உ. அ. ஏசா. இ. க. ச. க. எ. யெ. (ச) வெளி. க. எ. (இ) வெளி. க. க. (ஈ) ஏரே. அ. உ. க. புல. ச. அ. நா. க. உ. ய. (ஊ) ஏரே. க. உ. க. யோவா. ய. க. (ய) ஏசா. ய. க. ய. எசே. க. உ. எ. மத். உ. க. உ. க. (ய) ஏரே. உ. இ. க. ய. ஆமோ. க. உ. ஏரே. இ. ய. க. வெளி. ய. அ. ஏரே. க. ய. எ. ஆமோ. இ. ய. க. செ. ப. க. ய. இ. எண். உ. ச. உ. க. மல். க. உ. (ய) ஏரே. ச. க. ஒ. சி. ய. உ. க. (ய) சல். இ. க. ய. எ. உ. சா. மு. க. ய. க. யோ. பு. க. உ. யா. த். க. ச. க. யோ. ன. ச. உ. (ய) யோ. ச. ய. ச. ய. உ. உ. சா. மு. ய. உ. உ. உ. இரா. ய. க. ச. ஆமோ. இ. ய. இ. யோ. ன. க. க. செ. ப. உ. க. ஏசா. க. இ. அ. ஆகா. உ. ய. க. (ய) எண். ய. க. (ய) க. யா. த். ய. க. ய. க. உ. உ. உ. நா. னா. உ. ய. ய. க. க. கொ. ரி. எ. இ. (ய) எசே. க். அ. ய. ச. மத். உ. க. க. இ. யா. த். க. உ. ய. க. ய. உ. உ. பா. க. உ. உ. உ. க. மீ. க. எ. ய. (ய) ச. க. ய. ய. உ. பா. க. உ. க. ச. ஏசா. க. ய. ய. (உ) ஏரே. க. ய. ச. எசே. க். ச. எ. ய. ச. க. ய. ச. ய. உ. உ. பா. க. உ. ச. (உ) ச. க. ய. ய. அ. தி. க. ய. க. (உ) ஏசா. ச. க. ய. ச. அ. ப. க. க. ய. அ. ச. க. ய. எ. லே. வீ. உ. ச. யா. த். இ. எ.

அளவுக்கிசைய உங்களுக்கு முன்மாரியைக்கொ
 மக்கிரார், முன்போல் உங்க்களிடமித்தம் முன்
 மாரியையும் பின்மாரியையும் பெய்விப்பார்.—
 ௨௪ போர்க்களங்கள் தானியத்தினால் நிறையும், ஆ
 லைகளில் திராட்சரசமுடும், எண்ணெயும் வழிந்
 ௨௫ தோடும்.—நான் உங்களிடத்தில் அனுப்பின என்
 பெரியசேனையாகிய வெட்டுக்கினியும், யாலேக்
 குப்புழுவும், காசீல்புழுவும், காசப்புழுவாகிய
 இவைகள் பட்சித்தவருஷங்களின் விளைவை
 ௨௬ உங்களுக்குத் திரும்பத்தருவேன்.—நீங்கள் பரி
 பூரணமாகப்புகித்து, திருத்தி அடைந்து, உங்க
 ளுக்கு ஆச்சரியமான கிரியைகளைச்செய்த உங்
 க்ள்தேவனாகிய யெகோவாவின் நாமத்த
 தை வாழ்த்துவீர்கள்: என் சனங்கள் ஒருபொழு
 ௨௭ தும் இலச்சை அடையார்கள்.—நான் இலரவே
 வருக்குள் இருக்கிறவரென்றும், நானே உங்கள்
 தேவனாகிய யெகோவா, வேறொருவரில்
 லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்: என்
 சனங்கள் என்றும் இலச்சை அடையார்கள்.
 ௨௮ அத்தகப்பால்நான் எல்லாமாயிசத்தின்மேலும்
 என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்
 கள்புத்திரரும், உங்கள் புத்திரிகளுந் தீர்க்கதரிச
 னஞ்சொல்லுவார்கள், உங்கள்முதியார் சொப்
 பனங்களைக் காண்பார்கள், உங்கள்வாலிபர் தரி
 ௨௯ சனங்களை அடைவார்கள்.—அக்காலத்திலே நான்
 பணிவிடைக்காரர்மேலும், பணிவிடைக்காரி
 ௩௦ கள்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்.—வானத்
 திலும் பூமியிலும் இரத்தம், அக்கினி, புகைத்
 துண்கள்முதலிய அற்புதங்களைக் காட்டுவேன்.—
 ௩௧ யெகோவாவின் மகத்துவமும் பயங்கரமு
 மான அந்த நான் வருமுன் சூரியன் இருளும்,
 ௩௨ சந்திரன் இரத்தமயமுமாகும்.—யெகோவா
 வின் நாமத்தில் பிரார்த்தனைபண்ணுகிறவர்களெ
 வர்களோ, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்:
 யெகோவா சொல்லிய பிரகாரம் சீயோன்
 மலையிலும், யெரூஷலேமிலும், யெகோவா
 அழைக்கும் மீந்திருப்பவர்களிடத்திலும் இரட்
 சிப்புண்டாகும்.

௩. அதிகாரம்.

க. தேவனுக்குரிய சனங்களின் சத்துருக்க
 ளுக்கு வருந்தண்டனையை முன்னுரைத்தல்:
 கூ. தேவன் செய்யுந்தண்டனைகளினால்தம்மு
 டைய இலட்சணங்களைத் தெரிவித்தல்: ௩௮.
 தேவன் வாக்குத்தத்தஞ்செய்தல்.
 ௩௯. நான்கள், அக்காலத்தில், அந்நாட்களிலே
 நான் யூதாவையும் யெரூஷலேமையும் சிறையி
 ௪௦ னின்றுமீட்டுக்கொள்வேன்.—நான் சகலசாதியா

ரையுங்கட்டி, யோஷாபாத்தென்னூர் தாழ்ந்தபூ
 மியில் இறங்கப்பண்ணுவேன், அவர்கள் என்
 சனங்களையும் என் சத்தரமாகிய இலரவேலரை
 யும் அந்நியதேசத்தாருக்குள் சிறை அடித்து, என்
 தேசத்தைப் பங்கிட்டு, —என் சனங்களின்மேல்
 ௧ சீட்டுகளைப்போட்டு, ஒரு பாலகளை வேசைக்
 குப் பணயமாகத்தந்து, அவர்கள் குடிக்கும்ப
 ௨ டி ஒரு கன்னியைத் திராட்சரசத்துக்குக் கிரய
 மாகக்கொடுத்தார்கள், இவைகளினிமித்தம் அங்
 ௩ கே அவர்களோடே வழக்காடுவேன்.—தீறுவே, ச
 சீதோனே, பெல்ஸ்தியவின் சகல எல்லைகளே,
 உங்களுக்கும் என்சக்குமென்ன, நீங்கள் எனக்
 குப்பிரதிபலனளிப்பீர்களா; எனக்குப் பிரதிப
 ௪ லனை அளித்தாலும், நான்தாமதமின்றி அதிசீக்கிர
 மாய் அந்தப்பிரதிபலனை உங்கள் தலையின்மேல்
 ௫ திரும்பும்படிசெய்வேன்.—நீங்கள் என்வெள்ளி
 யையும் என் பொன்னையும் எடுத்துக்கொண்டீர்
 ௬ கள், விரும்பப்படத்தக்க இளைய எனது உத்தம
 மான பொருள்களை உங்கள் ஆலயங்களிலே
 ௭ கொண்டபோனீர்கள்.—யூதாவின் சந்தியாரை
 ௮ யும், யெரூஷலேமியின் சந்தியாரையும் அவர்க
 ளுடைய எல்லையினின்று தூரப்படுத்துகிறதற்
 ௯ குக் கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள்.—
 ௧௦ பாராக்கள், நீங்கள் அவர்களை விற்ற இடத்தி
 னின்று நான் அவர்களை எழுப்புவேன், உங்க
 ௧௧ ளுக்குப் பிரதிபலன் உங்கள்தலையின்மேல்திரும்
 ௧௨ பும்படிசெய்வேன்.—யூதா வமிசத்தார் கையில்
 ௧௩ உங்கள்புத்திரரையும் புத்திரிகளையும்நான்விற்க,
 ௧௪ இவர்கள் தூரதேசத்தாராகிய சபேயருக்கு அவர்
 ௧௫ களை விற்பார்கள்: யெகோவாவே இவ்
 ௧௬ வாக்கைச் சொன்னார்.

நீங்கள் புறத்தேசத்தாருக்குள் இவ்வாக்கைப்
 ௧ பிரசித்தப்படுத்துங்கள்; யுத்தத்துக்கு ஆயத்தப்ப
 ௨ டிந்துங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புகள்,
 ௩ யுத்தவீரர்யாவரும் சமீபித்து, அவர்கள் ஏறிவரக்
 ௪ கடவர்கள்.—உங்கள்மண்வெட்டிகளைக்கட்கக்
 ௫ களாகவும், உங்கள் அரிவாண்களை ஈட்டிகளாக
 ௬ வுஞ்செப்பனிடுங்கள்: நான்பலவானென்றுபல
 ௭ வினனுஞ் சொல்லக்கடவன்.—புறத்தேசத்தாரே, ௩௧
 ௮ நீங்கள் எல்லாருங் கூடிவந்து நாலுதிகையிலுஞ்
 ௯ சேருங்கள்: யெகோவாவே, நீரும் அவ்வி
 ௧௦ டத்தில் உம்முடையபராக்கிரமசாலிகளை இறவ
 ௧௧ கப்பண்ணுவீராக.—புறத்தேசத்தார் எழுப்பப்படு ௩௨
 ௧௩ வர்களாக, யோஷாபாத்தென்னூர் தாழ்ந்தபூ
 ௧௪ மியில்வந்தேறக்கடவர்கள்: நான் நாலு திகையிலு
 ௧௫ முன்னபுறத்தேசத்தார் யாவரையும் நியாயம்விசா
 ௧௬ ரிக்க அங்கேவீற்றிருப்பேன்.—அரியஅரிவாணைப் ௩௬

(௨௬) லேவி.௨௬.௫,௨௬. மீகா.௬.௩. (௨௭) லேவி.௨௬.௩௨,௨. ஏசா.௪௫.௫,௨௬,௨௨. (௨௮) எசேக்.௩௬.௨௬. அப்.௨.௩௭. சக.௩.௨. யோவா.௭.௩௬.ஏசா.௫.௩. அப்.௨.௬.௬. (௨௯) க.கொரி.௩.௨.௩. கலா.௩.௨. கொலோ. ௩.௩. (௩௦) மத்.௨.௨. (௩௧) ஏசா.௩.௬. லூக்.௨.௨. வெளி.௬.௩. மல்.௪.௫. (௩௨) ரோ.௩.௩. ரோ. ௩.௨. ஏசா.௩.௩. ஏரே.௩.௭. ரோ.௬.௨. (௩௩) அ.தி. ௧. (௩) ஏரே.௩.௩. (௨) சக.௩.௨.௬.௪. ௨.நானா. ௨.௨. ஏசா.௩.௩. (௩) ஓப.௩. நாகு.௩.௩. (௪) ஆமோ.௧.௬. எசேக்.௨.௩.௩. (௫) தானி.௩.௩. (௬) ஏசா.௩.௩. ஏரே.௨.௩. (௭) எசேக்.௨.௬.௪. ஏரே.௩.௨. (௮) ஏசா.௩.௩. (௯) ஏசா.௩.௩. (௧௦) ஏசா.௩.௩. (௧௧) ஏசா.௩.௩. (௧௨) ஏசா.௩.௩. (௧௩) ஏசா.௩.௩. (௧௪) ஏசா.௩.௩. (௧௫) ஏசா.௩.௩. (௧௬) ஏசா.௩.௩. (௧௭) ஏசா.௩.௩. (௧௮) ஏசா.௩.௩. (௧௯) ஏசா.௩.௩. (௨௦) ஏசா.௩.௩. (௨௧) ஏசா.௩.௩. (௨௨) ஏசா.௩.௩. (௨௩) ஏசா.௩.௩. (௨௪) ஏசா.௩.௩. (௨௫) ஏசா.௩.௩. (௨௬) ஏசா.௩.௩. (௨௭) ஏசா.௩.௩. (௨௮) ஏசா.௩.௩. (௨௯) ஏசா.௩.௩. (௩௦) ஏசா.௩.௩. (௩௧) ஏசா.௩.௩. (௩௨) ஏசா.௩.௩. (௩௩) ஏசா.௩.௩. (௩௪) ஏசா.௩.௩. (௩௫) ஏசா.௩.௩. (௩௬) ஏசா.௩.௩. (௩௭) ஏசா.௩.௩. (௩௮) ஏசா.௩.௩. (௩௯) ஏசா.௩.௩. (௪௦) ஏசா.௩.௩. (௪௧) ஏசா.௩.௩. (௪௨) ஏசா.௩.௩. (௪௩) ஏசா.௩.௩. (௪௪) ஏசா.௩.௩. (௪௫) ஏசா.௩.௩. (௪௬) ஏசா.௩.௩. (௪௭) ஏசா.௩.௩. (௪௮) ஏசா.௩.௩. (௪௯) ஏசா.௩.௩. (௫௦) ஏசா.௩.௩. (௫௧) ஏசா.௩.௩. (௫௨) ஏசா.௩.௩. (௫௩) ஏசா.௩.௩. (௫௪) ஏசா.௩.௩. (௫௫) ஏசா.௩.௩. (௫௬) ஏசா.௩.௩. (௫௭) ஏசா.௩.௩. (௫௮) ஏசா.௩.௩. (௫௯) ஏசா.௩.௩. (௬௦) ஏசா.௩.௩. (௬௧) ஏசா.௩.௩. (௬௨) ஏசா.௩.௩. (௬௩) ஏசா.௩.௩. (௬௪) ஏசா.௩.௩. (௬௫) ஏசா.௩.௩. (௬௬) ஏசா.௩.௩. (௬௭) ஏசா.௩.௩. (௬௮) ஏசா.௩.௩. (௬௯) ஏசா.௩.௩. (௭௦) ஏசா.௩.௩. (௭௧) ஏசா.௩.௩. (௭௨) ஏசா.௩.௩. (௭௩) ஏசா.௩.௩. (௭௪) ஏசா.௩.௩. (௭௫) ஏசா.௩.௩. (௭௬) ஏசா.௩.௩. (௭௭) ஏசா.௩.௩. (௭௮) ஏசா.௩.௩. (௭௯) ஏசா.௩.௩. (௮௦) ஏசா.௩.௩. (௮௧) ஏசா.௩.௩. (௮௨) ஏசா.௩.௩. (௮௩) ஏசா.௩.௩. (௮௪) ஏசா.௩.௩. (௮௫) ஏசா.௩.௩. (௮௬) ஏசா.௩.௩. (௮௭) ஏசா.௩.௩. (௮௮) ஏசா.௩.௩. (௮௯) ஏசா.௩.௩. (௯௦) ஏசா.௩.௩. (௯௧) ஏசா.௩.௩. (௯௨) ஏசா.௩.௩. (௯௩) ஏசா.௩.௩. (௯௪) ஏசா.௩.௩. (௯௫) ஏசா.௩.௩. (௯௬) ஏசா.௩.௩. (௯௭) ஏசா.௩.௩. (௯௮) ஏசா.௩.௩. (௯௯) ஏசா.௩.௩. (௧௦௦) ஏசா.௩.௩.

பிய்யுங்கள், விளைச்சல்முற்றிற்று: வந்திறங்குங்கள்; ஆலைநிரம்பி இருக்கின்றது, தொட்டிகள் வழிந்தோடுகின்றன; அவர்கள்பாதகம்பெரிது.— யச நடுத்தீர்ப்பின் தாழ்ந்தபூமியில் சனங்கள்திரள்திரளாய் நிற்கிறார்கள்: நடுத்தீர்ப்பின் தாழ்ந்தபூமியில் யெகோவாவின் நாள் சமீபித்துவந்த யெது.—சந்திரனுஞ்சூரியனும் இருளும், நட்சத்திரங்கள் தங்கள் ஒளியை ஒடுக்கும்.—யெகோவா சீயோனினின்று கருச்சித்து, யெருஷலேமினின்று தமது சத்தங்காட்டுவார்; வானமும் பூமியும் அதிரும்: யெகோவா தம்முடைய சனங்களுக்குப் புகலிடமும், இஸரவேல் சந்தியாருக்குத் துருக்கமுமாயிருப்பார்.—என்பரிசுத்தமலையாகிய சீயோனில் வாசமாயிருக்கிற யெகோவாவாகிய நாள் உங்கள் தேவனென்று நீங்கள் அறிந்துகொள்வீர்கள்: அப்பொழுது யெ

ருஷலேம்பரிசுத்தமாயிருக்கும், அதின்வழியாய் இனி ஒருபொழுதும் அந்நியசனங்கள் செல்ல மாட்டார்கள்.

அக்காலத்தில் மலைகள் புதுத்திராட்சரசத்தைச் செய்து சொரியும், குன்றுகளிலும் பால்பாயும், யூதாவின் சகலநதிகளும் நீர்ப்பெருக்கெடுத்தோடுகின்றன, யெகோவாவின் ஆலயத்தில் ஊற்றுத்தோன்றிச் சீத்தீமென்னுந் தாழ்ந்தபூமிக்கு நீர்ப்பாய்ச்சும்.—யூதாவிய சத்தாரிந்தேசத்தில் குற்றமில்லாய்க த இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்தகொடுமையினிமித்தம் எகிப்து பாழாய்ப்போம், ஏதோம் வெறுவனமாகும்.—யூதாவோ சதாகாலங்களிலும், யெருஷலேம் தலைமுறைதோறும்வா சஸ்தலங்களாகும்.—என்னால் சுத்திகரிக்கப்படாதவர்களை நாள்சுத்திகரிப்பேன்: யெகோவா சீயோனில்வாசமாயிருப்பார்.

(யச) எரே.உரு.கய. ஆமோ.க.உ. ஆகா.உ.சு. ஏசா.ரு.க.ரு.சு. (யெ) தானி.யெ.சரு. ஒப.யசு. சக.அ.க. நாக.க. யெ. சக.யச.உக. வெளி.உக.உஎ. (யஅ) ஆமோ.க.யெ. ஏசா.கய.உரு. சங்.சசு.ச. எசேக்.சஎ.க. சக.யச.அ. வெளி.உஉ.க. எண்.உரு.க. (யக) எசேக்.உரு.யெ.யெ.க. ஆமோ.க.யெ. ஒப ய. (உய) ஆமோ.க.யெ. (உச) ஏசா.ச.ச. எசேக்.சஅ.கரு. வெளி.உக.க.

ஆமோஸ்.

க. அதிகாரம்.

ஐரீயர் பெலஸ்தியர் தீறியர் ஏதோமியர் அம்மோனியரென்னுஞ் சனங்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனமுரைத்தல்.

யூதாவின் இராசாவாகிய ஊசியாவின் அதிகாரகாலத்திலும், இஸரவேலின் இராசாவாகிய யோவாஹூடைய புத்திரன் யெரோபேயாம் அரசாண்டகாலத்திலும், யூயி அதிர்தலுண்டாக இரண்டு வருஷத்துக்குமுன்னே, தெக்கோயா ஊர்மேய்ப்பரிள் ஒருவனாகிய ஆமோஸ் இஸரவேலரைக்குறித்துத் தரிசனங்களைக்கண்டு சொல்லியவாக்குகள்.—யெகோவா சியோனினின்றும் கருச்சித்து, யெருஷலேமினின்றும் சத்தமிடீவார்; அதினால் மேய்ப்பரிள் வாசஸ்தலங்கள் துக்கங்கொண்டாடும், கர்மேலின் உச்சிவாடிப்போமென்றான்.—தமஸ்குவினுடைய மூன்று பாவத்துக்கு மாத்திரமோ, நான்கினிமித்தமும் அதின் தண்டனையை நான் விலக்கமாட்டேன்; அவர்கள் போரடிக்கும் இருப்புக்கருவிகளினால் கிவியாத்தைப் போரடித்தார்களென்று யெகோவா சொல்லுகிறார்.—அசாவேலின் வீட்டிலே நான் அக்கினியை அனுப்ப, அது பெண்ணாத்தின் அரமனைகளைப் பட்டிக்கும்.—நான் தமஸ்கு ஊரின் தாழ்ப்பாண்களை முறித்து, அவெனென்னூர் தாழ்ந்த யூமியினின்றும் அதில் வசிப்பவர்களுையும், பேத் ஏதேனினின்றும் செங்கோலையுடையவையுஞ் சேதிப்பேன்: ஐரீயவின் சனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டிக் கீருக்குப்போவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.

காசாவுடைய மூன்று பாவத்துக்கு மாத்திரமோ, நான்கினிமித்தமும் அதின் தண்டனையை விலக்கமாட்டேன்; அவர்கள் ஏதோமியரிடத்தில் ஒப்பிக்கும்படி சிறைப்பட்டோர் யாவரையும் கொண்டுபோய்விட்டார்கள்.—நான்காசாவின் மதிலில் அக்கினியை அனுப்ப, அது அதினுடைய அரமனைகளைப் பட்டிக்குமென்று யெகோவா சொல்லுகிறார்.—நான் அஷ்தோத்தினின்றும் அதில் வசிப்பவர்களையும், அஷ்கிலோனினின்றும் செங்கோலையுடையவையுஞ் சேதித்து, எக்ரோனுக்கு விரோதமாக என் கையைத் திருப்ப, பெலஸ்தியரில் மீந்திருப்பவர்கள் நாச

மடைவார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

தீறுவின் மூன்று பாவத்துக்கு மாத்திரமோ, நான்கினிமித்தமும் அதின் தண்டனையை விலக்கமாட்டேன்; அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டோர் யாவரையும் ஏதோமியரிடத்தில் ஒப்பித்தார்கள்.—தீறுவின் மதிலின்மேல் நான் அக்கினியை அனுப்ப, அது அதினுடைய அரமனைகளைத் தகிக்குமென்று யெகோவா சொல்லுகிறார்.

ஏதோமினுடைய மூன்று பாவத்துக்கு மாத்திரமோ, நான்கினிமித்தமும் அதின் தண்டனையை விலக்கமாட்டேன்; அவன் தன் சகோதரனைக் கட்டகத்தோடே தொடர்ந்து, தன் மனஉருக்கத்தைத் தடுத்து, குரோதங்கொண்டு என்றும்பீறி, நித்தமுந் தன் கோபத்தை விடாதிருந்தான்.—நான் தேமானில் அக்கினியை அனுப்ப, அது உட்போதஸ்ராவின் அரமனைகளைப் பட்டிக்குமென்று யெகோவா சொல்லுகிறார்.

அம்மோன் புத்திரரின் மூன்று பாவத்துக்கு மாத்திரமோ, நான்கினிமித்தமும் அதின் தண்டனையை விலக்கமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லை வலிஸ்தாரமாக்கும்பொருட்டு, கிவியாத்சேசத்திலுள்ள கருப்பவகினைக்கீறினார்கள்.—ரப்பாவியன் மதிலின்மேல் அக்கினியை நான் கொளுத்துவேன், அது யுத்தத்தினத்தில் பேரொவியோடும், சூறைவீசுந்தினத்தில் சண்டமாருதத்தோடும் அதின் அரமனைகளைப் பட்டிக்குமென்று யெகோவா சொல்லுகிறார்.—அவர்கள் இராசாவும், அவனுக்கா யுத்தினராகிய பிரபுகளும் ஏகமாய்ச் சிறைப்பட்டிப்போவார்களென்று யெகோவா சொல்லுகிறார்.

உ. அதிகாரம்.

மோவாபு, யூதா, இஸரவேல் சனங்களுக்குத் தண்டனை வருமென்று தீர்க்கதரிசனஞ்சொல்லல்: அவர்களுடைய நன்றியின் தக்கினிமித்தம் அவர்களைக்கண்டித்தல்.

மோவாபின் மூன்று பாவத்துக்கு மாத்திரமோ, நான்கினிமித்தமும் நான் அதின் தண்டனையை விலக்கமாட்டேன்; அவன் ஏதோம் இராசாவின் எலும்புகளை நீருக்க்கட்டானென்று யெகோவா சொல்லுகிறார்.—ஆதலால் நான் மோவா உ

(க.அதி.க.) உ.சாமு.யெ.உ. உ.நானா.உ.யி.உ.யி. ஒசி.க.க. சக.யெ.யெ. (உ)எரே.உ.கூ.யெ. யோவே.கூ.யெ. க.சாமு.உ.கூ.உ. ஏசா.கூ.கூ. (க) ஏசா.அ.ச. எரே.சக.உ.கூ. உ.இரா.யி.கூ.உ. (ச) எரே.யெ.உ.எ. (இ) எரே.கூ.கூ. யுல.உ.கூ. உ.இரா.யெ.கூ. (சு) உ.நானா.உ.அ.யெ. ஏசா.யெ.உ.கூ. எரே.சஎ.ச.இ. எசேக்.உ.கூ.யெ. செப்.உ.ச. உ.நானா.உ.க.யெ.யெ.யோவே.கூ.கூ. (எ)எரே.சஎ.க. (அ)செப்.உ.ச.சக.கூ.கூ. எரே.சஎ.ச. எசேக்.உ.கூ.யெ. (க)ஏசா.உ.கூ.க. எரே.சஎ.ச. யோவே.கூ.ச.இ. உ.சாமு.கூ.யெ. க.இரா.கூ.க. (யெ)ஏசா.உ.க.யெ. எரே.சக.அ. எசேக்.உ.கூ.யெ. (யெ)ஒப.கூ.யெ. (யெ)எரே.சக.க.உ. செப்.உ.கூ. ஒசி.யெ.யெ. எரே.சக.க. (யெ)உபா.கூ.யெ. உ.சாமு.யெ.உ.உ. எரே.சக.உ. (யெ)எரே.சக.கூ.—(உ.அதி.க.) ஏசா.யெ. எரே.சஅ. எசேக்.உ.கூ.யெ. செப்.உ.அ. உ.இரா.கூ.உ.எ. (உ)எரே.சஅ.சக.

பில் அக்கினியை அனுப்ப, அது கிரீயோத்தின் அரமனைகளைப்படுத்திக்கும்: அதிலே மோவாப் கலகத்தோடும், ஆரவாரத்தோடும், எக்காளத்தின் க சத்தத்தோடுஞ்சாவான்.-அவர்கள் மத்தியினின்று அவர்கள் நியாயாதிபதியைச்சேதித்து, அவனோடே அவர்களுடைய பிரபுகள் யாவரையும் கொலை செய்வெனென்று யெகோவா சொல்லுகிறார்.

ப யூதாவின் மூன்று பாவத்துக்குமாத்திரமோ, நான்கினியித்தமும் நான் அதின் தண்டனையை விலக்கமாட்டேன்; அவர்கள் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை அவமதித்து, அவருடைய கட்டளைகளைக் காத்து நடவாமல், தங்கள் முன்னோர் பின்பற்றின பொய்களினால் நெறிதவறினார்கள்.-நான் யூதாவின்மேல் அக்கினியை அனுப்ப, அது யெருஷலேமின் அரமனைகளைப்படுத்திக்குமென்று யெகோவா சொல்லுகிறார்.

க இலரவேலின் மூன்று பாவத்துக்குமாத்திரமோ, நான்கினியித்தமும் நான் அதின் தண்டனையை விலக்கமாட்டேன்; அவர்கள் வெள்ளிக்கு நீதிமானையும், ஒருசோடுபாதரட்சைக்குத்தரித்திரனையும் விற்றார்களென்று யெகோவா சொல்லுகிறார்.-அவர்கள்தரித்திரருடைய தலையின்மேல் இறைக்கப்பட்ட தூணைவிரும்பி, சிறியவர்களுடைய வழியைப் புரட்டுகிறார்கள்: என்னுடைய பரிசுத்தநாமத்தை அசுத்தப்படுத்துவதற்குப் பிதாவும் புத்திரனும் ஒரே ஸ்திரியினிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.-அவர்கள் சகலவேதிகைகளின் அருகிலும் அடைவாகவாங்கினவஸ்திரங்களின்மேல் படுத்துக்கொள்ளுகிறார்கள், தெண்டம் பிடிக்கப்பட்டவர்களின் திராட்சரசத்தைத் தங்கள் தங்கள் தேவாலயங்களிலேபாணம்பண்ணுகிறார்கள்.

க எரல்விருட்சங்களைப்போலநெடியவர்களும், அல்லோவிருட்சங்களைப்போலப் பலவான்களுமாகிய எமோரியரை நான் அவர்முன்னின்று நாசப்படுத்தினேன்; மேலிருந்த அவன்களினையும், கீழிருந்த அவன்வேரையும் அழித்தேன்.-நீங்கள் எமோரியருடைய தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் எகிப்துதேசத்தினின்று உங்களைப்புறப்படுத்தி, நாற்பது வருஷம்வரைக்கும் வனாந்தரத்தில் உங்களை நடத்தினேன்.-உங்கள் புத்திரரில் தீர்க்கதரிசிகளையும், உங்கள் வாலிபரில் நசரியரையுந் தேற்றுவீர்தேன். இலரவேல்வயிச்சத்தாரே, இப்படியல்லவோசெய்தெனென்று யெகோவா சொல்லுகிறார்.-நீங்களோ நசரியருக்குத் திராட்சரசக்குடிக்கக்கொடுத்து, தீர்க்கதரிசிகளோ நோக்கி, நீங்கள் தீர்க்கதரிசனங்களைச் சொல்லவேண்டாமென்று

விலக்கினீர்கள்.-பாருங்கன், அரிக்கட்டுகன் நி யுறைய ஏற்றப்பட்ட வண்டி அமுக்கப்படுகிறது போல என்னுள்ளீங்கள் அமுக்கப்படுவீர்கள்.-வே யச கமுன்னவன் ஓடியுந் தப்பமாட்டான், பலவான் பலத்தினாலே திடப்பட்டப்போகான், பரக்கிரம சாலி தன் பிராணனை விடுவிக்கமாட்டான்.-வில் யடு வீரன் நிற்கமாட்டான்; வேகமானவன் தன்னைத் தப்புவிக்கமாட்டான்: குதிரைவீரன் தன் பிராணனை இரட்சிக்கமாட்டான்.-வீரருக்கு எதிரிய முயல் னவன் அந்நாளில் நிருவாணியாய் ஓடிப்போவானென்று யெகோவா சொல்லுகிறார்.

௩. அதிகாரம்.

க இலரவேலருக்குவருந் தண்டனையைத் தெரிவித்தல்: க. அத்தண்டனையை வருணித்து அதின் காரணம் விளங்கக்காட்டல்.

இலரவேல் வயிச்சத்தாரே, நான் எகிப்துதேசத்தினின்று புறப்படுத்தின சகல வயிச்சத்தாராகிய உங்களுக்கு விரோதமாக யெகோவா சொல்லிய இவ்வாக்கைக்கேளுங்கள்.-பூமியின் சகல குடும்பத்துள்ளும் உங்களைமாத்திரம் அறிந்து கொண்டேன்: ஆதலால் என் உங்கள் பாவங்களைல்லாவற்றினியித்தமும் உங்களைத் தண்டிப்பேன்.-இருவர் ஒருமனப்பட்டிருந்தாலொழியக்கூடி நடக்கலாகுமா.-தன்சுக்கு இரை அகப்பமலங்காட்டிலே சிங்கங்களுக்குச் சிக்குமா, இரை அகப்படுத்தாமல் இளஞ்சிங்கம் தன்கெபியினின்று சத்தமிடமா.-குருவிக்குத்தரையிலே சுருக்குவையா திருந்தால் அது கண்ணியில் அகப்படுமா, ஒன்றும் விழாமலிருக்கத்தரையினின்று கண்ணி எடுத்துக்கொள்ளப்படுமா.-நகரத்திலே தாரை ஊதினால் சனங்கள் நடுங்கமாட்டார்களா, யெகோவாவின் செயலின்றி நகரத்தில் ஆபத்து உண்டாகுமா.-ஆண்டவராகிய யெகோவா தீர்க்கதரிசுகளாகிய தம்முடைய தாசருக்குத் தம்முடைய அபிப்பிராயத்தைத் தெரிவிக்காமல் எந்தக்காரியத்தையுஞ் செய்யமாட்டார், இதுமெய்.-சிங்கங்களுக்குச் சித்தது, ஆர்பயப்படான்; ஆண்டவராகிய யெகோவா வாக்குச்சொன்னார், தீர்க்கதரிசனத்தைச் சொல்லாமலிருக்கிறவனார். நீங்கள் ஷமாரியாவின் மலைகளின்மேல் ஏகமாய்க்கூடி, அதின்மத்தியில் நடக்கிற மிருந்தகலகங்களையும், அதிவள்ள உபத்திரவங்களையும் பாருங்கனென்று அஷ்தோத்தின் அரமனைகளிலும், எகிப்து தேசத்தின் அரமனைகளிலும் பிரசித்தமாய் சொல்லுங்கள்.-அவர்கள் செய்வையானவைகளைச் செய்வதை அறியாமல் தங்கள் அரமனைகளிலே கொடுமையையும், கொள்ளைப்பொருளையும் கூட்டிவைக்கிறார்களென்று

(௩) எண்.உச.யெ. எரே.சஅ.எ. (ச) லேவி.உச.யச.யடு. நீகி.க.எ. தானி.க.யெ. ஏசா.உஅ.யடு. எரே.யச.யெ. உய. ரோ.க.உடு. எசேக்.உய.யெ.யடு.யஅ.உக.யெ. (டு) எரே.யெ.உஎ. ஒசி.அ.யச. (சு) ஏசா.உக.உக. (எ) ஏசா.யி.க. எசேக்.உஉ.யெ. லேவி.உய.க. எசேக்.கச.உய. ரோ.உ.உச. (அ) யாத்.உஉ.உச. எசேக்.உக.சக. க.கொரி.அ.ய. (க) எண்.உக.உச. உபா.உ.கச. யோச.உச.அ. எண்.யெ.உஅ.கஉ.க. ஏசா.டு.உச. மல்.ச.க. (ய) யாத்.யஉ.டுக. உபா.உ.எ. (யெ) எண்.சு.உ. நியா.யெ.டு. (யஉ) ஏசா.க.யெ. எரே.யெ.உக. மீகா.உச. (யெ) ஏசா.க.யச. (யச) எரே.க.உக. (யடு) சங்.க.யெ.—(௩. அதி. உ.) உபா.எசு. தானி.க.யெ. மத்.யெ.உஉ. ரோ.உ.க. க.பே துரு.ச.யெ. (சு) ஏசா.சடு.எ. (எ) ஆகி.க.யெ. யோவா.யடு.யடு. (அ) அப.ச.உய. க.கொரி.க.யெ. (ய) எரே.ச.உஉ.

டு. அதிகாரம்.

க.தீர்க்கதரிசி இலரவேலரைக்குறித்துப் புலம்பல்: ச. மனந்திரும்பும்படி யுணர்த்தல்: உக. தேவன் பத்திவேஷத்தை வெறுத்தல்.

இலரவேல்வமிசத்தாரே, உங்களைக் குறித்து நான் புலம்பிச் சொல்லும் இவ்வாக்கைக்கேளுங்கள்.—இலரவேலின் கண்ணிகைவிழுந்தான்; அவன் இனி ஒருபொழுதும் எழுந்திருக்கமாட்டான்: தூக்குவார் ஒருவருமில்லாமல் அவுள்தன் தேசத்தில்கைவிடப்பட்டுக்கிடக்கிறான்.—இலரவேலர்மத்தியில் ஆயிரவரோடே புறப்பட்ட நகரத்தாருக்கு ஊறுபேர்மீந்திருப்பார்கள், ஊறுபேரோடே புறப்பட்டவர்களுக்குப் பத்துப்பேர் மீந்திருப்பார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

யெகோவா இலரவேல்வமிசத்தாரிடத்தில் இவ்வாக்குச் சொல்லுகிறார், நீங்கள் எண்ணத்தேடுங்கள், அப்பொழுது சீவிப்பீர்கள்:—பெத்தேலத்தேடாதிருங்கள், கில்காவில் பிரவேசியா திருங்கள்: பேர்ஷேபாவுக்குப்போகாதிருங்கள், கில்காவிலுள்ள சணங்கள் சிறைப்பட்டுப்போவார்கள், பெத்தேலம் அற்றுப்போம்.—யெகோவாவைத்தேடுங்கள், அப்பொழுது சீவித்திருப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலிலிருக்கிறவர்களில் ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின்வீட்டிலேபாய்ந்து அதைப்படுத்தும்.—நியாயத்தை எட்டியாகமாற்றி, நீதியைத்தரையிலேதள்ளிவிடுகிறவர்களாகிய நீங்கள்,—கார்த்திகைநட்சத்திரத்தையும், கடகஇராசியையுஞ்சிறுநீட்டித்து, மரணநிழலை விடியற்காலமாகமாற்றி, பசலை இரவைப்போல அந்தகாரமாகி, சமுத்திரத்தின் நீர்களைவர அழைத்து, பூமியின் முகத்தின்மேல் அவைகளைச் சொரிந்திருக்கிறவரையே தேடுங்கள்: யெகோவாவே

அவருக்கு நாமம்.—அவர் பலவான்மேல்நாசத்தைவருவிக்கிறார், தருக்கத்தில் அழிவுவரப்பண்ணுகிறார்.—நகரவாசலில் கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைக்கிறார்கள், யதார்த்தமாய்ப்பேசுகிறவனை வெறுக்கிறார்கள்.—நீங்கள் தரித்திரனை மிதித்து, அவனிடத்திலிருந்து தானியச்சமைகளைவாங்குகிறீர்கள்: ஆதலால் நீங்கள் பொளிந்த கற்களினாலே வீடுகளைக்கட்டினாலும், அவைகளில் வசிக்கமாட்டீர்கள்; இனிமையான திராட்சத்தோட்டங்களை நாட்டினாலும், அவைகளிலுண்டாகும் திராட்சரசத்தைப் பாணம்பண்ண மாட்டீர்கள்.—நீதிமானைக் கிலேசப்படுத்தி, பரிதானம்வாங்கி, நகரவாசலில் எளியவர்களுடைய நியாயத்தைப் புரட்டி, இப்படி நீங்கள் செய்

துவருகிற உங்கள் பலவீதமான அதிகாரமங்களையும், உங்கள் மகாபாவங்களையும் நான் அறிவேன்.—ஆதலால் அந்தக்காலநீமையுள்ளதான ஐகபடியினால் புத்திமான் அந்தக்காலத்தில் மவுனமாயிருப்பான்.—நீங்கள் நீமையைத்தேடாமல் நன் னியமையைத்தேடுங்கள், அப்பொழுது சீவிப்பீர்கள்: அன்றியும் சேனாபதியுந் தேவனுமாகிய யெகோவா நீங்கள் சொல்லிய பிரகாரம் உங்களோடிருப்பார்.—நீங்கள் நீமையைவெறுத்து, நன்மையெய்வியும்பி, நகரவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்: சேனாபதியுந் தேவனுமாகிய யெகோவா யோசேப்புவிசத்தில் மீந்திருக்கிறவர்கள்மேல் தயைசெய்யவுங்கடும்.—ஆதலால் ஐகஎல்லாத்தெருக்களிலும் புலம்பலுண்டாக, இராசலீதிகளெல்லாவற்றிலும் ஐயோ, ஐயோஎன்பார்கள; அவர்கள் பயிர்ச்செய்கைக்காரனைத்துக்கிக்கிறதற்கும், புலம்ப அறிந்தவர்களைப் புலம்புவதற்கும் வர அழைப்பார்களென்று ஆண்டவரும் சேனாபதியுந் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறார்.—சகல திராட்சத்தோட்டங்களிலும் புலம்பலுண்டாகும்: நாணங்கள் நடுவழியாய்ச்செல்வேனென்று யெகோவா சொல்லுகிறார்.—ஐயோ, யெகோவாவின் நாளை யெய்யிரும்புகிறவர்களே, உங்களுக்கு ஆபத்தவரும், நீங்கள் அந்தநாளைவிரும்புகிறதேது; யெகோவாவின் நாள் ஒளியில்லாமல் அந்தகாரமாயிருக்குமே.—ஒருவன் சிக்கத்துக்குத்தப்பியோட, கர ஐகடி அவனுக்கு எதிர்ப்பட்டதுபோலவும், வீட்டிற் பிரவேசித்துத் தன் கையைச் சுவரின்மேல்வைத்துச் சார்ந்துகொள்ள, சருப்பம் அவனைக்கடிப்பதுபோலவும் முடியும்.—யெகோவாவின் உய்நான் ஒளியில்லாத அந்தகாரமல்லவோ, சற்றும் ஒளியில்லாத அகோர அந்தகாரமே.

நான் உங்கள் திருநாட்களைவெறுத்து அரோஉக சிக்கிறேன், வேலைவிட்டு ஒய்ந்திருக்கும் உங்கள் தினங்களைவிரும்பேன்.—நீங்கள் தகனபலிகளை உடையும் போசனபலிகளையும் எனக்கு இட்டாலும் நான் அவைகளை அங்கிகரிக்கமாட்டேன்: உங்கள் புஷ்டியான மிருகங்களின்ஸ்தோத்திரபலிகளையும் நான் மதிக்கமாட்டேன்.—உன் பாட்டுக உகளின் சத்தத்தை எனக்கு விலக்கவிடு; நான் உன் வீணையின்சரத்தை இனிக்கவேன்.—நியாயம் உச சலத்தைப்போலவும், நீதி மகாநதியைப்போலவும் பிரவாகிக்கவிடுங்கள்.—இலரவேல்வமிசத்தாரே, நீங்கள் வறந்தாத்திலிருந்த நாற்பதுவருஷமட்டும் எனக்கென்று பலிகளையும், காணிக்கைகளையுஞ் செலுத்தவில்லையா.—ஆயினும் நீங்கள் உக உங்கள் நிமித்தமுண்டாக்கின பிரதிமைகளாகிய

(டு. அ.தி. க.) எரே.எ.உக. எசேச.யக.க. (ச) உ.நா.நா.யெ.உ. எரே.உக.யக. எசா.இ.க. (டு) ஒ.சி.ய.யெ. (எ) அ.தி.க.யெ. (அ) யோபு.க.க. யோபு.க.அ.க.ச. (ய) எசா.உக.உக. க.இரா.உ.உ.அ. (யக) மீகா.க.யெ. செப்.க.யக. ஆகா.க.க. (யஉ) எசா.உக.உக. (யச) மீகா.க.யக. (யடு) ரோ.யெ.க. யாத்.க.உ.க.ய. உ.இரா.யக.ச. யோவே.உ. யச. (யக) எரே.க.யெ. (யஎ) யாத்.யெ.யெ. நா.க.க.யெ. (யஅ) எசா.இ.யக. எசேச.யெ.உ.உ.உ.எ. உ.பேதுரு.க.ச. எரே.க.யெ. செப்.க.யெ. (யக) எரே.ச.அ.ச.ச. (உச) நீதி.உக.உ.எ. எசா.க.யக—யக. எரே.க.யெ. ஒ.சி.அ.யக. லேவி.உக.க.க. (உஉ) எசா.க.க.க. மீகா.க.க.எ. (உச) ஒ.சி.க.க. மீகா.க.க.அ. (உடு) உபா.க.உ.யெ. யோச.உச. யச. எசேச.உ.ய.அ.யெ.உ.க. அ.ப.எ.உ.ச.க. (உச) இரா.யக.க.உ.

மோலெக்கின் கூடாரத்தையும், உங்கள் கியூன்
 நட்சத்திரத்தையும் காவிக்கொண்டெவந்தீர்கள்.—
 ௨௭ ஆதலால்நான் தமஸ்குவக்கு அப்பால் உங்களைச்
 சிறைபிடித்துக்கொண்டுபோவேனென்று சேஸூ
 பதியாகிய தேவனென்னும் நாமத்தையுடைய
 யெகோவா சொல்லுகிறார்.

கூ. அதிகாரம்.

க. இஸரவேலர் சகசீவிகளாய்நான்விடல்: அ. அ
 வர்களுக்குத்தண்டனைவருமெனக்காட்டல்.

ஐயோ, சீயோனிலேநிருவீசாரமாயிருக்கிறவர்
 களும், வுமாரியா மலையை நம்பியிருக்கிறவர்க
 ளும், இஸரவேல்வயிசத்தார் நாடிவருகிறசாதி
 யானுள் பிரதானிகளென்றெண்ணப்பட்டவர்க
 ௨ ளுமாகிய இவர்களுக்கு ஆபத்துவரும்.—நீங்கள்
 கல்லையுக்குப்போய்ப்பாருங்கள்; அங்கேநின்
 றுபெரிய அமாத்துக்குப்போங்கள்: பெலஸ்திய
 ரின் காத்துக்கு இறங்குங்கள்: இந்தராச்சியங்களி
 லும் அவைகள் உத்தமமா; உங்கள் எல்லையி
 ௩ லும் அவைகளின் எல்லையிஸ்தாரமா.—அவர்கள்
 ஆபத்தின்நாந்தங்களுக்குத்தாரமென்றெண்ணி,
 ௪ கொடுமையின் ஆசனத்தைச்சமீபிக்கும்படிசெய்
 து,—யானைத்தந்த மஞ்சங்களின்மேல்படுத்துக்
 கொண்டு, தங்கள் சயனங்களின்மேல் செனக்கி
 யமாய்க்கிடந்து, மந்தையிலுள்ள ஆட்டிக்குட்டி
 ௫ களையும், கொட்டிலிலுள்ள கன்றுகளையும் புகித்
 து,—வீணைவாசித்துப்பாடி, தாவீதுசெய்தபிரகா
 ரத்தங்களுக்கு வாத்தியங்கருவிகளை உண்டெண்
 ௬ னி,—பாத்திரவங்கரில் திராட்சரத்தைக்குடித்து,
 சிரேஷ்டமான பரிமளத்தைவங்களைப்பூசி, யோ
 சேப்புக்கு நேரிட்ட ஆபத்தினியித்தம் வியாகு
 லப்படாமலிருக்கிறீர்கள்.

௭ ஆதலால் அவர்கள்சிறைப்பட்டிப்போகிறவர்
 களின்முன்னணியிலேபோவார்கள், செனக்கிய
 மாய்ச்சயனித்திருந்தவர்களின் விருந்து ஒழிந்து
 ௮ போம்.—நான் யாக்கோபின்மேன்மையைவெறுக்
 கிறேன், அவன் அரமனைகளைப்பகைக்கிறேன்:
 நான் நகரத்தையும், அதிலுள்ளயாவையும் பிறர்
 ௯ வசம் ஒப்பிப்பெனென்று ஆண்டவராகிய
 யெகோவா தமதுநாமத்தைக்கொண்டுஆணை
 யிட்டார்: சேஸூபதியுந் தேவனுமாகியயெ
 ௧ ௦ கோவா இவ்வாக்கைச் சொல்லுகிறார்.—ஒரு
 வீட்டிலே பத்துப்பேர் மீந்திருந்தாலும் இறந்து
 ௧ 1 போவார்கள்.—ஒருவனுடைய இனத்தானும், தே
 கத்தைத்தக்கிறவனும் வீட்டினின்றே ஏலம்புக
 ௧ 2 னவெளியேகொண்டுபோகையில், வீட்டின்பக்
 கங்களிலுள்ளவனைநோக்கி, உன்றோடே இன்
 னும் ஆராயினுமுண்டோ வென்றுகேட்க,
 ௧ 3 இவன், இல்லையென்பான். அப்பொழுது அவன்,
 ௧ 4 நீ மவுனமாயிரு: நாம் யெகோவாவின் நா
 ௧ 5 யெகோவா மத்தைச்சொல்லத்தகரது.—பார், யெகோவா

கட்டளைகொடுத்துவிட்டார், பெரியவீட்டைத்
 தகர்ந்துபோகவும், சிறியவீட்டை வெடிக்கவும்
 இடிப்பாரென்பான்.

கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமா, அங் யெ
 ௧ 6 கே ஒருவன் மாடுகளால் உழுவானு; நியாயத்
 தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாக
 ௧ 7 வும் மாற்றினீர்கள்.—நாங்கள் எங்கள் பலத்தினு யெ
 ௧ 8 வெ கொம்புகளைத் தரித்துக்கொள்ளவில்லையா
 ௧ 9 வேண்டுமெனவிய அபத்தமானதைக்குறித்துக்கனி
 ௨ 0 கூருகிறீர்கள்.—இஸரவேல் வயிசத்தாரே, பா யெ
 ௨ 1 ருங்கள், நான் உங்களுக்கு விரோதமாய் ஒருசா
 தியாரை எழுப்ப, அவர்கள் ஏமாத்தின் பிரவே
 சஸ்தானமுதல்வரைத்தரித்துள்ளநதிவரைக்கும்
 உங்களைஉபத்திரவப்படுத்துவார்களென்றுசேஸூ
 பதியுந் தேவனுமாகியயெகோவா சொல்
 லுகிறார்.

எ. அதிகாரம்.

க. வெட்டுக்கிளிகளின் தரிசனம்: ச. அக்கினி
 யின் தரிசனம்: எ. தூக்குநூலின் தரிசனம்:
 ௨ ய. அமத்தியாலினால் ஆமோஸ் ஆபத்து அனுப
 வித்தல்: யெ. ஆமோஸ் உத்தரஞ்சொல்லல்:
 ௩ யெ. அமத்தியா தண்டனைபெறல்.

ஆண்டவராகிய யெகோவா எனக்கு
 ௪ இதைக்காண்பித்தார்; கேளுங்கள், இராசாவின்
 புல்லு வெட்டினபின்பு உண்டாகும் புல்லு மு
 ௫ னைக்கத்தொடங்கினபொழுது, அவர் வெட்டுக்
 கிளிகளைச் சிருஷ்டித்தார்.—அவைகள் தேசத்
 ௬ தின் புல்லைத் தின்றுமுடித்தபொழுது, நான்,
 ௭ ஆண்டவராகிய யெகோவாவே, மன்
 னித்தருளும்படி உம்மைவேண்டுகிறேன்: யாக்
 ௮ கோபு சிறியவனே, அவனை எழுப்புகிறவன்யா
 ௯ வனென்றேன்.—அதினால் யெகோவா அதைக்
 ௧ 0 குறித்த மனதுருகிறார்: அது உண்டாகாதென்
 று யெகோவா சொன்னார்.

பின்பு ஆண்டவராகிய யெகோவா
 ௧ 1 எனக்குஇதைக்காண்பித்தார்:கேளுங்கள், ஆண்
 டவராகிய யெகோவா நியாயந்தீர்க்கும்
 ௧ 2 பொருட்டு அக்கினியை வரவழைக்க, அது மகா
 ஆழியைப்படுத்தித்தது, அது ஒருபங்கைப்படுத்தி
 ௧ 3 தது.—அப்பொழுதுநான் ஆண்டவராகிய யெ
 ௧ 4 கோவாவே, விடும்படி உம்மை வேண்டுகி
 ௧ 5 ரேன்: யாக்கோபு சிறியவனே, அவனை எழுப்புகி
 ௧ 6 ரவன்யாவனென்றேன்,—யெகோவா இதற்
 ௧ 7 கும் மனதுருகிறார்: இதுவும் உண்டாகாதென்று
 ஆண்டவராகிய யெகோவா சொன்னார்.

பின்பு அவர்எனக்குக்காண்பிக்க, ஆண்டவர்
 ௧ 8 தூக்குநூலைக்கையிற் பிடித்து, தூக்குநூலுக்குக்
 ௧ 9 கட்டப்பட்ட ஒருமதிலின்மேல் நிற்றக்கண்
 ௨ 0 டென்.—யெகோவா என்னைநோக்கி, ஆமோ
 ௨ 1 சே, நீஎதைக்காண்கிறென்றுசொல்ல, ஒருநாட்
 குநூலை என்றேன். அப்பொழுது ஆண்டவர்,

(௨௭) ௨.இரா.௩௭.௧.—(க. அதி. ௧.) லூக்.௧.௨௪. யாத்.௩௧.௫.(௨)எரே.௨.௩. ௨.இரா.௩௭.௧௪. ௨.நாளா.௨௧.௧.
 நாக.௧.௮.(௧)எசா.௧.௩.௨௨.௨. (௫)எசா.௫.௩.௨. ௧.நாளா.௨௧.௫. (௬)ஆதி.௧௭.௨௫.(௮)எரே.௫.௧.௩. எபி.௧.௩.
 ௩.௪.௪.எசா.௨.௪.௨.௧.(௩)எசா.௫.௩.௩.(௩)௩.௩.௩. (௪)எரே.௫.௩.௩.எண்.௧௪.௮.௧.இரா.௮.௧.௫.—
 (௭. அதி. ௨.) எசா.௫.௩.௩.(௧)௧௨.௧௪. யோனா.௧.௩. யாத்.௩.௩. (௮)எசா.௨.௮.௩.௩.௩.௩.௩. மீகா.௭.௩.௮.

பார், நான் இலரவேலராகிய என் சனங்கள் மத்தியில் தூக்குறுலைவிடுவேன்: அவர்களை இனித்தண்டியாமல் விடேன்.—ஈசாக்கின் உயர்ந்தல் தானங்கள்வெறுமையாய்ப்போம், இலரவேலின் பரிசுத்த ஸ்தானங்கள் வெறுமையாக்கப்படும்; நான் கட்கத்தைப் பிடித்துக்கொண்டு, யெரோபேயாம் வமிசுத்தாருக்கு விரோதமாக எழுந்திருப்பேனென்றார்.

வ அப்பொழுது பெத்தேலில் பூசாசாரியாகிய அமத்தீயா, இலரவேலின் இராசாவாகிய யெரோபேயாமிடத்தில் ஆனனுப்பி, ஆமோஸ் இலரவேல் வமிசுத்தாருமத்தியில் உமக்குவிரோதமாக இராசதரோகஞ்செய்கிறான்: தேசம் அவனுடைய எல்லாவாக்குகளுயுந் தாங்கமாட்டாது.—யெரோபேயாம் கட்கத்தினால் கொலைசெய்யப்படுவானெயன்றும், இலரவேல் தன் தேசத்தினின்றும் சிறைபிடித்துக்கொண்டுபோகப்படுவானென்றும் ஆமோஸ் சொல்லுகிறுனென்று சொல்லுவித்தான்.—அமத்தீயா ஆமோசை நோக்கி, தரிசியே, நீ போ, யூதேயாதேசத்துக்கு ஒடு, அங்கே போசனஞ்செய், அங்கே தீர்க்கதரிசனஞ்சொல்லு.—பெத்தேலிலே நீ இனித் தீர்க்கதரிசனங்களைச் சொல்லலாகாது: அது இராசாவின் ஆலயமும் அரமனையுமாயிருக்கின்றதென்றான்.

வச அப்பொழுது ஆமோஸ் அமத்தீயாவுக்கு உத்தரமாய், நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான்மேய்ப்பனும், காட்டத்திப்பழங்களைப்பொறுக்குகிறவனுமாயிருந்தேன்.—

வடு நான் மந்தையைப்பின்பற்றியசமயத்தில் யெகோவா என்னை அழைத்தார், யெகோவா என்னை நோக்கி, நீ போய், என் சனங்களாகிய இலரவேலரிடத்தில் தீர்க்கதரிசனஞ்சொல்லென்றார்.

வக இப்பொழுது யெகோவாவின் வாக்கைக்கேள்: இலரவேலருக்குவிரோதமாய்தீர்க்கதரிசனஞ்சொல்லலாகாது, ஈசாக்கின் வமிசுத்தாருக்குவிரோதமாய் வாக்கியத்தைப்பொழியலாகாதென்று நீ சொல்லுகிறாய்.—இதின்மீத்தம் உன் மனைவி நகரத்தில் வேசையாவாள், உன்புத்திரரும் உன்புத்திரிகளும் கட்கத்தினாலே விழுவார்கள், உன்பூமி தூலால் பங்கிடப்படும்; நீ அசுசியான ஒரு தேசத்தில் இறந்துபோவாய்: இலரவேல் நிச்சயமாகச் சிறைபிடிக்கப்பட்டதன் தேசத்தினின்றும் புறப்பட்டுப்போவானென்று யெகோவா சொல்லுகிறுரென்றான்.

அ. அதிகாரம்.

க. உஷ்டணகாலத்திலுள்ளபழத்தின்திருஷ்டாந்தத்தையும் அதின் தாற்பரியத்தையுந் தெரிவித்தல்: ச. உபத்திரவத்தினிமித்தம் இலரவேலரைக்கண்டித்தல்: வக. தேவனுடைய வாக்கில்லாமலிருக்கிறபஞ்சகாலத்தை நிர்ணயித்தல்.

பின்பு ஆண்டவராகிய யெகோவா, ஒரு கட்டுபழுத்தபழத்தை எனக்குக்காண்பித்து,—ஆமோசே, நீ எதைக்காண்கிறாயென்று கேட்க, ஒரு கட்டுபழுத்தபழத்தையென்றேன். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி, என் சனங்களாகிய இலரவேலருக்கு முடிவுகாலம் வந்துவிட்டது; நான் இனித்தண்டியாமல் விடேனென்றார்.—அந்நாளில் அரமனைகளின்பாட்டுகள் அலறுதலாகும்: வெகுபிரேதங்களை எவ்விடத்திலும் மவுனமாய் எறிந்துவிடுவார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

தேசத்தின் திக்கற்றவர்களை விழுங்குகிறவர்களே, எளியவர்களை ஒழியப்பண்ணுகிறவர்களே, நீங்கள் இவ்வாக்கைக்கேளுங்கள்.—நாங்கள் வபாவைக்குறைத்து, வேட்கலை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சகம்பண்ணி, தரித்திரரைப்பணத்துக்கும், எளியவர்களை ஒருசோபாதாட்சைக்குக்கொள்ளும்படிக்கும், தானியத்தின்பதரைவிற்கும்படிக்கும்,—தானியத்தைவிற்கும்படிக்கு அமாவாசியும், கோதுமையை வெளியேவைக்கும்படிக்கு ஓய்வுநாளும், எப்பொழுது முடிந்துபோமென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.—அவர்கள் கிரியைகளில் ஒன்றையும் மறக்கமாட்டேன், இது நிச்சயமென்று யெகோவாயாக்கோபின் மேன்மையைக்கொண்டு ஆணையிட்டார்.—இதின்மீத்தந் தேசம் நடுங்காது, அதில் வசிப்பவர்கள் யாவரும் புலம்பார்களா, அது முழுவதும் ஒருவெள்ளத்தைப்போல எழும்பாதா, எகிப்து நதியைப்போல் அடிபட்டு எழும்பித்தனியாதா.—அந்நாளிலே நான் மத்தியானகாலத்தில் சூரியனை அஸ்தமிக்கப்பண்ணுவேன், ஒளியுள்ளபகலிலே தேசத்தை அந்நகாரப்படுத்துவேன்:—உங்கள் உற்சவங்களைத் துக்கமாகவும் உங்கள் பாட்டுகளை யெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்; எல்லா அரைகளிலும் இரட்டைவருவித்து, எல்லாத்தலைகளையும் மொட்டையாக்கி, ஒரே பிள்ளையினிமித்தம் உண்டாகுந் துக்கத்தைப்போல் அதைத் துக்கநாளாக்குவேன்; அதின் முடிவு மிகவுங் கசப்புள்ளதாயிருக்கும்படி செய்வேனென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

கேளுங்கள், ஆகாரத்தின் குறைவினாலாகிலும், சலத்தின் குறைவினாலாகிலும்ல்ல, யெகோவாவின் வாக்கியத்தைக்கேட்கக்கிடையாமையென்னும் பஞ்சத்தை நான் தேசத்தில் அனுப்பும் நான்வரும்.—அவர்கள் ஒரு சமுத்திரமுதல் மற்ற சமுத்திரம்வரைக்கும், வடகிசைமுதல் கீழ்த்திசைவரைக்கும் அலைந்து திரிந்து, யெகோவாவின் வாக்கியத்தைத்தேடும்படி அங்குமிங்கும் ஓடுவார்கள், ஆயினும் கிடையாமற்போம்.—

(க) ஆதி.சக.க. உ. இரா.வடு.வ. (வ) க.இரா.வெ.க.உ. உ.இரா.வெ.க.உ. (வக) க.இரா.வெ.க.உ. (வச) க.இரா.உ.வ.க.உ. உ.இரா.உ.டு. சக.வக.டு. (வசு) எசேக்.உ.க.உ. மீகா.உ.க. (வஎ) ஏசா.வக.வக. புல.டு.வக. ஒசி.ச.வக. சக.வச.உ.—(அ. அதி. உ.) எசேக்.எ.உ. (ச) சங்.வச.ச. நீதி.க.வ.வச. (டு) மீகா.க.வ.வக. ஒசி.வெ.எ. (சு) நீதி.வக.வடு.வக. (எ) ஒசி.அ.வக. (அ) ஒசி.ச.க. (க) யோபு.டு.வச. ஏசா.வக.வ. ஏரே.வடு.க. மீகா.க.க. (ய) ஏசா.வடு.உ.க. ஏரே.ச.அ.க.எ. எசேக்.எ.வ.அ. ஏரே.ச.உ.க. சக.வெ.வ. (வக) க.சா.மு.க.க. எசேக்.எ.உ.க.

யக அந்தாளில் செனந்தரியமுள்ள கன்னிகைகளும், வாவிபருந்தாகத்தினால் சேர்ந்துபோவார் யச கள்—தானே, உன் தேவனுடைய சீவனைக் கொண்டும், பேர்வேபாவின் மார்க்கத்தின் உண்மையைக்கொண்டுமென்று சொல்லி, வாமாரியாவின் பாவத்தைக்கொண்டு ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபொழுதும் எழுந்திருக்கமாட்டார்களென்று ஆண்டவராகிய யெகோவா சொல்லுகிறார்.

க. அதிகாரம்.

க. இலரவேலருக்குத்தண்டனை வருமெனக்காட்டல்: யக. அவர்கள் வாழ்வடைவார்களென்று முன்னுரைத்தல்.

நான் தெனிகையின் சமீபத்தில் ஆண்டவரை நிற்கக்கண்டேன்: அவர், வாசல்கிலைகள் அசையும்படிக்கு நீ போதிகையை அடி: அவர்கள் எல்லாருடைய தலைகளின்மேலும் அவைகளைத்தகர்ந்து, அவர்களுக்குப்பின்வருஞ் சந்தியாரை நான் கட்டகத்தினாலே கொலைசெய்வேன்: ஒடுகிறவர்களில் ஒருவருந்தப்பமுடியாது, தப்பினவர்களில் ஒருவனும் விடுவிக்கப்படான்.—
 உ அவர்கள் பாதாளபரியந்தர் தோண்டிப் பதுங்கினாலும், அங்கேகின்றும் நான் என்கையில் அவர்களைப் பிடித்துக்கொள்வேன்; வானபரியந்தம் ஏறினாலும், அங்கேகின்றும் அவர்களை இறக்கப்பண்ணுவேன்.—கர்மேலின் உச்சியில்போய் ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத்தேடிப்பிடிப்பேன்; என்பார்வையினின்று சமுத்திரத்தின் ஆழத்தில்போய் ஒளித்திருந்தாலும், நான் சருப்பத்துக்குக்கட்டளையிட அது அவர்களைக்கடிக்கும்.—அவர்கள் தங்கள் சத்துருமுன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், நான் கட்டகத்துக்குக்கட்டளையிட அது அவர்களைக்கொலைசெய்யும்: நன்மைக்காகவல்ல, நீமைக்காகவே அவர்கள் ஓமேல் என் கண்களை வைப்பேனென்றார்.—சேலுபதியுந் தேவனுமாகிய யெகோவா பூமியைத்தொட அது கரைந்துபோம், அதில் வசிப்பவர்கள்யாவரும் புலம்புவார்கள்: அது முழுவதும் பெருக்கெடுத்து எழும்பி, எகிப்தின் நதியைப்போல எங்கும்பரவும்.—ஆகாயத்திலே தமது மேலறைகளைஸ்தாபித்து, பூமியிலேதமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் நீர்களை வர அழைத்து, அவைகளைப்பூமியின் முகத்திலே சொரிந்திருக்கிறவரே அவர்: யெகோவா வெண்பதே அவர்நாமம்.—இலரவேல் வமி

சத்தாரே, நீங்கள்எனக்குக் கூவுவயிசத்தாரைப்போலிருக்கிறீர்களல்லவாவென்று யெகோவா சொல்லுகிறார். நான் எகிப்துதேசத்தினின்றும் இலரவேலரையும், கப்தோரினின்றும் பெலவியரையும், கீரினின்றும் சூரிய சனங்களையும் கொண்டுவரவில்லையா.—பாருங்கள், ஆண்டவராகிய யெகோவாவின் கண்கள் பாவமுள்ள இராச்சியத்தார்மேல் வைக்கப்பட்டிருக்கின்றன, பூமியின் முகத்தினின்றும் அதைநாசப்படுத்துவேன்; ஆயினும் யாக்கோபின் வமிசத்தை முழுவதும் அழிக்கமாட்டேனென்று யெகோவா சொல்லுகிறார்.—பாருங்கள், சல்லடையினாலேசலித்தரிக்கிறதபோல, இலரவேல் வமிசத்தாரைஎல்லாச்சாதியாருக்குள்ளும் அரிக்கும்படி நான் கட்டளையிடவேன், ஒருமணியுந்தரையிலே விழவிடேன்.—திங்கு எங்களுக்கு அணுகுகிறதயில்லை, எங்களுக்கு கேரிடவுமில்லையென்று என் சனங்களில் சொல்லும் பாவிகள் யாவருக் கட்டகத்தினாலே கொலைசெய்யப்படுவார்கள்.

எதோமில் மீந்திருப்பவர்களையும், என் காமம் தரிக்கப்பட்ட சகல சாதியாரையும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு,—நான் அந்தக்காலத் தில் தாலீதின் விழுந்த குடிசையைத்திரும்பவும் ஸ்தாபித்து, அதின் வெடிப்புக்களை அடைத்து, பாழாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூருவகார்களிலிருந்ததுபோல அதைக்கட்டுவெனென்று இதைச் சித்திசெய்யும் யெகோவா சொல்லுகிறார்.—பாருங்கள், உருகிறவன் அறுக்கிறவனையும், திராட்சகளை மிதிக்கிறவன் விதைக்கிறவனையும் அணுகிப்பிடிக்கும் நான்கள்வரும்; மலைகள் புதுத்திராட்சரசஞ்சொரியும், குன்றுகளெல்லாங்கரைந்துபோமென்று யெகோவா சொல்லுகிறார்,—நான் என் சனங்களாகிய இலரவேலரைச்சிறையினின்றுமீட்டுக்கொள்வேன், அவர்கள் கைவிடப்பட்ட நகரங்களைத்திரும்பக்கட்டி அவைகளிலே வாசம்பண்ணுவார்கள்; திராட்சத்தோட்டங்களைநாட்டி அவைகளின் ரசத்தைப்பானம்பண்ணுவார்கள்; தோட்டங்களையுமுண்டாக்கி, அவைகளின் பலனைப்பசிப்பார்கள்.—நான் அவர்களை அவர்கள் தேசத்தில் நாட்டுவேன், நான் அவர்களுக்களித்த தேசத்தினின்றும் அவர்கள் இனி ஒருபொழுதும் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.

(யச) ஒசி.ச.யிடு. உபா.க.உக.—(க. அதி. உ.) சங்.கா.க.அ. யோபு.உய.சு. எரே.டுக.டுக. ஒப.ச.(ச)லேவி.உக.கூ. உபா.உஅ.சுடு. எசேக்.டு.யெ.லேவி.யெ.யெ. எரே.சச.யெ. (டு) மீகா.க.ச. (சு) சங்.ா.ச.கூ.யெ. (எ) எரே.சஎ.ச. உபா.உ.உ.உ. எரே.சஎ.ச. (அ) எரே.கூ.யெ. ஒப.யெ.யெ. (யக) ஒப.யெ. எண்.உ.ச.யி. (யெ) அப.யிடு. யக.யெ. (யக) லேவி.உக.டு. யோவே.கூ.யி. (யச) எரே.கூ.யெ. எசா.சக.ச. எசேக்.கூ.கூ.—கூ. (யிடு) எசா.கூ. உக. எசேக்.கூ.உ. யோவே.கூ.உ.யெ.

ஒ ப தி யா .

க. ஏதோமியர் அழிதல்: லௌ. யாக்கோபுசெய்ததல். ஒபதியாவின் தரிசனம். ஆண்டவராகிய யெகோவா ஏதோமைக்குறித்து, எழுந்திருக்கன், அதற்கு விரோதமாக யுத்தஞ்செய்கிறதற்கு எழுந்திருப்போம் வாரூக்களென்று யெகோவா செய்தியைச் சொல்ல நாம்கேட்டோம்; தூதன் ஒருவன் அந்நியதேசத்தாருக்குள் அனுப்பப்பட்டிருக்கிறான்.—பார், என்னை அந்நியதேசத்தாருக்குள்ளே சிறியவனாகிவினான்: நீ மிகவும் அவமதிக்கப்பட்டிருக்கிறாய்.

க. கண்மலைப்பின்புகளில் வாசமாயிருக்கிறவனே, உயர்ந்தல்தானத்தில் வாசம்பண்ணுகிறவனே, உன்மனக்கருவம் உன்னைவளஞ்சித்தது; தரையில் உன்னைவிழச் செய்பவன் யாவனென்று நீ உன் இருதயத்திலெண்ணுகிறாய்.—நீ கழுதைப்போல உயர ஏறி, நட்சத்திரங்களுக்குள் உன் கூட்டைக்கட்டினாலும் அங்கே நின்றும் உன்னைத்தாழ்த்தவேனென்று யெகோவா சொல்லுகிறார்.—நீ எப்படிச்சேதிக்கப்பட்டாய், திருடராயினும், இராக்கொள்ளைக்காரராயினும் உன்னிடத்தில் வந்தார்களேயாகில் தங்களுக்கு வேண்டிய மட்டும் திருவொர்க்கனல்லவா; திராட்சப்பழங்களைப் பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால் சில பழங்களை மிங்கிருக்கவிவொர்க்கனல்லவா.—

ச. ஏசா எப்படியும் பரிட்சிக்கப்பட்டான்; அவனுடைய மறைபொருள்கள் எப்படி ஆராயப்பட்டன.—உன்னைடே உடன்படிக்கைசெய்த யாவரும் எல்லாவரைக்கும் உன்னைத்தாழ்த்திவிட்டார்கள்: உன்னோடே சமாதானமாயிருந்தவர்கள் உன்னைவளஞ்சித்தது, உன்னைமேற்கொண்டார்கள்; உன் ஆகாரத்தைப் புசித்தவர்கள் உனக்குக்கீழே கண்ணியைவைத்தார்கள்: அவனுக்கு விவேகமில்லை.—அந்நாளிலேகான் ஏதோமின் ஞானிகளையும், ஏசாவின்மலையில் புத்தியான்களையும் நாசப்படுத்தமாட்டேனா.—தேமானே, ஏசாவின்மலையிலுள்ள யாவருங்கொலையினால் சேதிக்கப்படும்பொருட்டே, உன்பராக்கிரமசாலிகள் நடுக்குவார்கள்.

ஊ. நீ உன்சகோதரனாகிய யாக்கோபுசெய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னைமூடும், ஊ. நீ சதா காலமுஞ் சேதிக்கப்படுவாய்.—நீ எதிர்ப்புறத்தில் நின்றநாளிலும், அந்நியர் அவன்சேனையைச் சிறைபிடித்துப்போனநாளிலும் அந்நியதேசத்தார் அவன் வாசலிற் பிரவேசித்து, யெரூஷலேமின்மேல் சீட்டுப்போட்டிருக்கையில், நீயும் ஊ. அவர்களில் ஒருவனைப்போலிருந்தாய்.—உன்ச

கோதரன்பரதேசியானாளிலே நீ அவன்மேல்கண்வைப்பது தகாது; யூதாவயிசத்தார் நாசமடைந்தநாளில் சந்தோஷப்படுவதும், ஆபத்துக்காலத்தில் அலங்காரமாய்ப்பேசுவதும் தருதியல்ல.—என்சனங்களின் ஆபத்துகளில் அவர்கள்வா ஊ. சலிற் பிரவேசிக்கலாகாது; அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் நீ அவர்கள் துக்கத்தின்மேல்கண்வைக்கலாகாது, அவர்களுடைய ஆபத்துகளில் அவர்கள் பொருளைக்கவர்ந்துகொள்வதான மையல்ல.—அவர்களில் தப்பியிருந்தவர்களைச் சேதிக்கும்படி வழிச்சந்திகளில் நீ நிற்பது தகாது; ஆபத்தின் நாளில் அவனுக்கு மீறிருந்தவர்களை ஒப்பிக்கலாகாதென்று யெகோவா சொல்லுகிறார்.—யெகோவாவின் நாள் அந்நியதேசத்தாரைவருக்கும் விரோதமாய்ச்சமீபித்துவர்த்தது: நீ செய்தபடி உனக்குச்செய்யப்படும்: உன் செய்கையின்பலன் உன்னிடத்தில் பலிக்கும்.—நீங்கள் என்பரிசுத்தமலையின்மேல் பாணம்பண்ணினதுபோல, அந்நியதேசத்தார் யாவரும் நித்தமும் பாணம்பண்ணுவார்கள், குடித்துக்குடித்து விழுக்குவார்கள், பின்பு பிறப்பில்லாதவர்கள் போலிருப்பார்கள்.

சீயோன்மலையில் தப்பியிருப்பவர்கள் சிலர் லௌ இருப்பார்கள், அது பரிசுத்தமாகும்; யாக்கோபு வயிசத்தார் தங்கதங்கன் சுதந்தரங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.—யாக்கோபின் வயிசத்தார அக்கினியும், யோசேப்பின் வயிசத்தார் அக்கினிச்சுவாலையும், ஏசாவின் வயிசத்தார் அரிதானுமாயிருப்பார்கள், அவர்கள் இவர்களைத் தடுத்தும் பட்சிப்பார்கள்; ஏசாவின் வயிசத்தாரில் ஒருவனும் மீறிராண்; யெகோவா இவ்வாக்கைச் சொன்னார்.—தெற்றிலுள்ளவர்கள் ஏசா ஊ. வின் மலையையும், சமபூமியிலுள்ளவர்கள் பெவ்ஸ்தியரையுஞ் சுதந்தரித்துக்கொள்வார்கள்: அவர்கள் எப்ராயீமின் நாட்டையும், ஷமாரியாவின் நாட்டையும், பேன்யாமீன் கிலியாத்தை யுஞ் சுதந்தரித்துக்கொள்வார்கள்.—சாரிபாத் வரைக்குங் காணுனியர்மத்தியில் சிறை பிடிக்கப்பட்டப்போன இலரவேல் வயிசத்தாராகிய இந்தச்சேனையும், சிப்ராத்தில் சிறைப்பட்டப்போன யெரூஷலேமியரும் தெற்குநகரங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.—ஏசாவின் மலையை நியா உகயம் விசாரிக்கும்படி ரட்சகர்த்தாக்கள் சீயோன்மலையில் வந்தேறுவார்கள்; இராச்சியம் யெகோவாவின்னுடையதாகும்.

(க) ஏசா.உக.ஊ. யோவே.க.ஊ. மல்.க.க. எரே.ச.க.யெ. (க) உ.இரா.யெ.எ. வெளி.யெ.எ. (ச) ஆமோ.க.உ. அபக.உ.க. (ஊ) உபா.உச.உச. ஏசா.யெ.ச. (எ) எரே.க.யெ.உச. ஏசா.யெ.க.யெ.உ. (அ) யோபு.ஊ.யெ.ஊ. (க) எரே.ச.க.எ. (ஐ) ஆதி.உ.எ.ச.க. ஆமோ.க.யெ.மல்.க.ச. (யெ) யோவே.க.க. (உஉ) மீகா.ச.யெ. மீகா.எ.அ. (யெ) யோவே.க.யெ. (யெ) யோவே.உ.க.உ. ஆமோ.க.அ. யோவே.க.யெ. (யெ) ஆமோ.க.யெ. (உஉ) எரே.க.உ.ச.ச. (உச) க.தீமோ.ச.யெ. யா.க.ஊ.உ.உ. தானி.உ.ச.ச. ச.க.யெ.க. வெளி.யெ.ஊ.

யோனா.

க. அதிகாரம்.

- க. யோனா நினைவேநகரத்துக்குக் கட்டளைப்படி போகாமல் தர்ஜிஹூக்குடல்: ச.பெருங்காற்றுண்டாதல்: டிக. கடலில்தள்ளப்படல்: டிஎ. மச்சத்தால்விழுங்கப்படல்.
- அ. மித்தாயின் புத்திரனாகிய யோனாவுக்குக் கிடைத்த யெகோவாவின் வாக்கு.—**1** எழுந்து மகாநகரமாகிய நினியேயுக்குப்போய், அவர்களுடையதுன்மார்க்கம் என் சமூகத்தில் வந்து தோன்றினதினால் அதற்கு விரோதமாய்ச் சத்தமிட்டுக்கூறு என்பதே.—யோனா யெகோவாவின் சமூகத்தினின்று தர்ஜிஹூக்கு ஒடிப்போகும்படி எழுந்து, யொப்பாநகரத்துக்குச்சென்று தர்ஜிஹூக்குப்போகிற ஒருகப்பலைக்கண்டுகூலிகொடுத்து, யெகோவாவின் சமூகத்திற்கு விலகும்படி அவர்களுடனே தர்ஜிஹூக்குப்போவதற்குக் கப்பலேறினான்.
- 2** யெகோவா சமுத்திரத்தினிமேல் பெருங்காற்றை அனுப்ப, சமுத்திரத்திலேபெரியகொந்தளிப்பிருந்தபடியினால் கப்பலுடைவதற்குவதுவுண்டாயிற்று.—அப்பொழுதுகப்பற்காரர்பயந்து அவனைவந்தன்தன் தேவனேநோக்கிப்பிரார்த்தனைபண்ணி, பாரத்தை வெகுவாக்கும்படிசரக்குகளைக்கப்பலினின்று சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள். யோனா கப்பலின்கீழ்த்தட்டிலிறங்கிப்போய்ப்படுத்து அயர்ந்தநித்திரைபண்ணினான்.—
- 3** அப்பொழுது கப்பலுக்கு அதிபதி அவனிடத்தில்வந்து, அவனைநோக்கி, நீ நித்திரைபண்ணுகிறதென்ன; எழுந்திருந்து, உன் தேவனேநோக்கிப் பிரார்த்தனைபண்ணு, நாம் கெட்டுப்போகாதபடி நம்மேல் தேவன் சிந்தைவைக்கவுண்டுகொண்டிருன்.—பின்னும் அவர்கள் ஆர்நிமித்தம் இந்த ஆபத்தா நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கொன்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் சீட்டுப்போட்டபொழுது யோனாவின் பேரில் சீட்டுவிழுந்தது.—அப்பொழுது அவர்கள் அவனைநோக்கி, இந்த ஆபத்து ஆர்நிமித்தம் நமக்கு நேரிட்டதென்று, எங்களுக்குச் சொல்லும்படி உன்னைவேண்டுகிறாய்; உன் தொழிலென்ன, எங்கேயிருந்துவருகிறாய், நீ எந்தத்தேசத்தான், நீ என்னசாதியென்று கேட்க,—அவன் அவர்களைநோக்கி, நான் எபிரேயன்; சமுத்திரத்தையும் உலர்ந்ததரையை

யுஞ் சிருஷ்டித்த பரமண்டலத்திலுள்ள தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படுகிறேனென்றான்.—அப்பொழுது அந்தமனுஷர், அவன் யெகோவாவின் சமூகத்தினின்று ஒடிப்போகிறவனென்று தங்களுக்கு அறிவித்ததினால் அதை அறிந்து, மிகவும்பயந்து, அவனைநோக்கி, நீ என் இதைச்செய்தாயென்றார்கள்.

சமுத்திரம் அதிகமாகக்கொந்தளித்துக்கொண்டேயிருந்ததினால் அவர்கள் அவனைநோக்கி, சமுத்திரம் நமக்கமைந்திருக்கும்படி கால்கள் உனக்கென்ன செய்யவேண்டுமென்றார்கள்.—அப்பொழுது அவன் அவர்களைநோக்கி, நீங்கள்என்னைத்தூக்கிச் சமுத்திரத்தில் எறிந்துவிடுங்கள்; அதினால் சமுத்திரம் உங்களுக்கு அமைதியாயிருக்கும்: என்னிமித்தம் இரந்தப்பெரியகொந்தளிப்பு உங்கன்மேல்வந்தது, அதுஎனக்குத்தெரியுமென்றான்.—ஆளும அந்தச்சனங்கள் கரைசேரும்படியவேகமாகத் தண்டெலித்தார்கள்; சமுத்திரத்திரைகள் அவர்களுக்கு எதிராய்க்கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால் அது கூடாமற் போயிற்று.—ஆதலால் அவர்கள் யெகோவாவை யெகோக்கி, ஆ, யெகோவாவே, இந்த மனுஷனுடைய பிராணனுக்காக எங்களைநாசப்படுத்தா திரும், குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல்சமத்தாதிரும்: யெகோவாவாகிய நீர் உமது சித்தத்தின்படி செய்கிறென்று சத்தமிட்டார்கள்.—பின்பு அவர்கள் யோனாவைத் தூக்கிச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்: சமுத்திரத்தன்மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.—அப்பொழுது யெகோவாவுக்கு மிகவும் பயந்து, யெகோவாவுக்கென்று ஒருபலியிட்டிடுச் சங்கற்பங்களைப்பண்ணினார்கள்.

யெகோவா யோனாவைவிழங்கும்படிபெரிய மச்சத்தை ஆயத்தப்படுத்தியிருந்தார். யோனா இராப்பகலாய் மூன்றுநாள்வரைக்கும் அந்த மச்சத்தின் வயிற்றில் இருந்தான்.

உ. அதிகாரம்.

- க. யோனா பிரார்த்தித்தல்: டி. அவன் ரட்சிப்புப்பெறல்.
- அ. அப்பொழுது யோனா மச்சத்தின்வயிற்றிலிருந்து, தன் தேவனாகிய யெகோவாவை நோக்கி விண்ணப்பம்பண்ணி,—என் ஆபத்தினிமித்தம் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், அவர் எனக்கு உத்தரம் அருளி

(க. அதி. க.) உ. இரா. யெ. உ. டி. (உ) ஆதி. யெ. யெ. உ. ஆதி. யெ. யெ. உ. எஸ். ரு. க. யா. க். டி. ச. வெளி. யெ. டி. (க) யோச. யெ. ச. க. ஆதி. ச. யெ. யோபு. க. யெ. (ஐ) அப். உ. எ. யெ. யெ. க. யெ. ச. யோச. யெ. யெ. ச. (எ) யோச. எ. யெ. யெ. ச. யோச. யெ. யெ. உ. யெ. உ. நீதி. யெ. க. க. அப். க. உ. ச. (அ) யோச. எ. யெ. க. ச. யோச. யெ. ச. க. (க) அப். யெ. உ. ச. (யெ) யோவா. யெ. க. டி. (யெ) நீதி. உ. க. யெ. (யெ) உ. பா. உ. க. உ. யெ. (யெ) ஓச. யெ. உ. ச. (யெ) மாற். ச. ச. க. (யெ) யெ. யெ. யெ. — (உ. அதி. உ.) புல. க. டி. டி. க. எ. ச. யெ. க.

னார்; கான்பாதானத்தின்வயிற்றினின்ற ஓலமிட்டேன், நீர் என் விண்ணப்ப சத்தத்தைக்கேட்டீர்.—நீர் ஆழமாகிய சமுத்திரங்களின் மத்தியில் என்னை எறிந்துவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது: உம்முடைய திரைகளும் அலைகளுமெல்லாம் என்மேல்பாய்ந்தன.—அப்பொழுது நான் உம்முடையபார்வையினின்ற தன்னப்பட்டேன்; ஆகிலும் திரும்பவும் நான் உமது பரிசுத்ததேவாலயத்தைநோக்குவேனென்றேன்.—சுவங்கள் என் ஆத்துமாரியந்தம் என்னை நெருக்கின: ஆழி என்னைச் சூழ்ந்தது, கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.—மலைகளின் அத்திபாரபரியந்தந்தாமுந்தேன்; பூமி தன் தாமுகளினினால்என்றுமென்னை அடைத்துக்கொண்டது: ஆயிலும் என் தேவகுமையெய்கோவாவே, நீர் காசத்தினின்ற என் பிராணனைவிடுவித்தீர்.—என் ஆத்தமம் எனக்குள்ளேசோர்ந்துபோகையில் யெகோவாவை நினைத்தேன்: என் வேண்டதல் உம்முடைய பரிசுத்த தேவாலயத்தில் உம்மிடத்தில்வந்தது.—அபத்தமானவைகளை மதிக்கிறவர்கள் தங்களுக்குவரும் நன்மையைத் தள்ளிவிடுகிறார்கள்.—நானே, துதியின்சத்தத்தோடே உமக்குப்பலியிடுவேன்; நான் பண்ணின சங்கற்பத்தை நிறைவேற்றவேன். இரட்சிப்புயெகோவாவின் லேயாகுமென்றான்.

வெகோவா அந்த மச்சத்துக்குக்கட்டளை யிட்டதினால், அதுஉலர்ந்ததரையின்மேல்யோனாவை உமிழ்ந்துவிட்டது.

௩. அதிகாரம்.

க. யோனா நினிவேயுக்குத்திரும்பவும் அனுப்பப்பட்டிவாக்குப்பிரசித்தப்படுத்தல்: டி. பாவத்தினிமித்தஞ் சகலரும் மன்னதாப்பப்படல்: டி. அவர்கள் இரட்சிப்பைப்பெறல்.

இரண்டாந்தரம் யெகோவாவின் வாக்கு யோனாவிடத்தில்,—நீ எழுந்து மகாநகரியாகிய நினிவேயுக்குப்போய், நான் உனக்கு விதிக்கும் வாக்கைப் பிரசித்தப்படுத்தென்று சொல்லிற்று.—யோனா எழுந்து யெகோவாவின் கட்டளைப்படி நினிவேயுக்குப்போனான். நினிவே மூன்றுநாட்பிரயாணவழிவிஸ்தாரமான மிகவும் பெரியநகரமாயிருந்தது.—பின்பு யோனாநகரத்திற் பிரவேசித்த, ஒருநாட்பிரயாணவழிநடந்து, காற்பதுகாள்சென்றபின்பு, நினிவே கவிழ்க்கப்படுமென்று உரத்தசத்தத்தோடே பிரசித்தப்படுத்தத்தொடங்கினான்.

இ அப்பொழுது நினிவேயிலுள்ள சனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசத்தைப் பிரசித்தப்படுத்தினார்கள், பெரியோர் சிறியோர் யாவரும் இரட்டைத்தரித்துக்கொண்டார்கள்.—நினிவேயின் இராசாவிடத்தில் இந்தச்சமாசாரம் வந்தபொழுது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டெ

ழுந்து, தன் இராசவஸ்திரத்தைநீக்கி, இரட்டைத்தரித்து, சாம்பலில் உட்கார்தான்.—மேலும் இராசா, தானும் தன் பிரபுகளுமானவர்களின் நாமத்தில் நினிவேயிலெவரும் மனுஷரும், மிருகங்களும், ஆடுமாடுகளும் ஒன்றும் ருசிபாராமலும், புசிக்காமலும், தண்ணீர் குடியாமலும் மிருக்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டைத்தரித்து, தேவனை நோக்கி உற்சாகத்துடன் ஓலமிடவும், அவரவர் தங்கள் தங்கள் துன்னெறியையும், தங்கத்தங்கத்தைகளிலுள்ளகொடுமையையும் விட்டுத்திரும்பவும் கடவர்கள்.—ஆருக்குத்தெரியும், நாம்கெட்டுப்போகாதபடிக்குத் தேவன் அனுதாப்பப்பட்டு, தமது உக்கிரகோபத்தைவிட்டுத்திரும்பவும் கடமென்று கட்டளையாய்ப்பிரசித்தப்படுத்தினான்.

அவர்கள் தங்கத்தங்கத்துன்னெறியைவிட்டுத்திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய மிகியைகளைக்கண்டு, தாம் அவர்களுக்குச்செய்வேனென்று சொல்லியிருந்த அந்தத்தீங்கைவிட்டு அனுதாப்பப்பட்டு அதைச்செய்யாமல் விட்டார்.

௪. அதிகாரம்.

க. தேவனுடைய தயையினியித்தம் யோனாகோபித்தல்: ச. கிகியோன்செடியின்திருஷ்டாந்தத்தினால் தேவன் அவனைக்கண்டித்தல்.

யோனா மிகவும் பிரியலீனமடைந்து கோபங்கொண்டு, யெகோவாவை நோக்கிப்பிரார்த்தனைபண்ணி, யெகோவாவே, நான் என் தேசத்திலிருக்கையில் இதை நான் சொல்லவில்லையா; அதினியித்தம் நான் முன்னமேதாஜினுக்கு ஒடிப்போனேன்: நீர் தயையும், இரக்கமும், நீடியபொறுமையும், மிருந்த கிருபையுள்ளவரும், தண்டனைசெய்யப்பிரியமில்லாதவருமான தேவன், அது எனக்குத்தெரியும்.—ஆதலால் யெகோவாவே, இப்பொழுது என் பிராணனை என்னிலிருந்து வாங்கிக்கொள்ளும்; நான் சீலிப்பதிலும் மரிப்பது நலமென்று சொல்லிப்பிரார்த்தித்தான்.

அப்பொழுது யெகோவா, நீ மிகவும் கோபங்கொள்வது தருதியாவென்றார்.—பின்பு யோனா நகரத்தைவிட்டுப்பறப்பட்டு, நகரத்தின் கீழ்த்திசையிலிருந்து, அங்கே தனக்கு ஒருகுடிசையுண்டெண்ணி, நகரத்துக்குநேரிடுவது இன்னதென்றுபார்க்கும்படி அதிநீழ்நிலவில் உட்கார்தான்.—அப்பொழுது தேவகுமையெகோவா யோனாவைத்துக்கத்தினின்றவிடுவக்கிறதற்கும், அவன்தலையின்மேல் நிறுவடுவதற்கும் ஒருகிகாயோன்செடியைத்தோற்றுவித்து, அதை அவன்மேலே படரும்படிசெய்தார். அத்தக்கிகாயோன்செடியினால் யோனா மிகவுஞ்சந்தோஷப்பட்டான்.—மறுகாள் அருணோதய சம

(ச) க. இரா. அ. ௬. ௮. (இ) புல. ௧. ௧௪. (அ) உ. இரா. ௪. ௪. ௪. ௪. ௪. ௪. (க) ஒ. சி. ௪. ௪. ௨. எ. பி. ௪. ௧. ௪. ௪. (க. அதி. ௧.) ஆதி. ௧. ௪. ௪. (ச) உ. பா. ௪. ௪. ௨. ௨. (இ) மத். ௪. ௨. ௪. ௪. ௪. ௪. (சு) யோபு. ௨. ௪. ௪. (எ) உ. நானா. ௨. ௪. ௧. யோவே. ௨. ௪. ௪. (அ) ஏசா. ௪. ௪. ௪. ௪. ௪. ௪. (க) உ. சா. மு. ௪. ௨. ௨. யோவே. ௨. ௪. ௪. (ஐ) ஏ. ரே. ௪. ௪. ௪. ஆ. மோ. ௪. ௧. ௪. (ச. அதி. ௨.) யாத். ௧. ௪. ௪. யோவே. ௨. ௪. ௧. (க) உ. இரா. ௪. ௧. ௪.

யத்தில் தேவன் ஒருபுழுவைவருவிக்க, அது அந்தக் கிகாயோன்செடியை அரித்தது, அதினால் அதுவாடிப்போயிற்று.—சூரியன் உதித்தபொழுது தேவன் உஷ்டணமான கீழ்காற்றை வீசப் பண்ணினார்; அப்பொழுது வெயில் யோனாவை உடையதிலையிலேபட, அவன்சோர்ந்துபோய் மரணமடையவிரும்பி, சிவிப்பதிலும் மரிப்பதான மென்றான்.—பின்பு தேவன் யோனாவைகோக்கி, கிகாயோன்செடியினிமித்தம் நீருரோதங்கொள்வது தருதியாவென்று சொல்ல, அவன், நான்

மரணபரியந்தங்குரோதங்கொள்வதுதருதியென்றான்.—அப்பொழுது யெதோவா நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியில் முளைத்ததும், ஒரு இராத்திரியில் அழிந்ததுமாகிய கிகாயோன்செடியினிமித்தம் நீ பரதபித்தால், தங்கள்வலதுகைக்கும் தங்கள் இடதுகைக்கும் விக வித்தியாசமறியாத இலட்சத்து இருபதினாயிரம் குழந்தைகளும், அகேகயிருக்கீவன்களையிருக்கிற நினைவேயென்னும் அந்த மகா நகரத்தினிமித்தம் நான் பரதபிக்காமலிருப்பேனாவென்றார்.

(யக) உபா.ச.கூ.

க. அதிகாரம்.

க. தேவபூசையினிமித்தந் தேவன் யூதாவமிசத்தா
ர்மேல்கோபித்தல்: ட. துக்கிக்கும்படிவித்தல்.
யோதாம், ஆகாஸ், இஸ்கியாவென்னும் யூதா
வின் இராசாக்களுடைய காலங்களில், ஷுமாரி
யாவையும் யெரூஷலேமையுங்குறித்து மோரஷ
தியனாகியமீகா தரிசனமாகக்கண்டதும், அவனுக்
குக்கிடைத்ததுமான யெகோவாவின்வாக்
கு:—சனங்களே, நீங்கனெல்லாருங் கேளுங்கள்;
பூமியே, அதின்பரிபூரணமே, நீங்கனெல்லாந்
செவிகொடுங்கள்: ஆண்டவராகிய யெகோ
வா, தமதுபரிசுத்தஆலயத்திலிருக்கிற ஆண்ட
வரே உங்களுக்குவிரோதமாகச்சாட்சியாயிருப்
பாராக.—பாருங்கள், யெகோவா தமதுவந்தா
னத்தினின்றுபுறப்பட்டுவருகிறார், அவர் இறங்
கிப் பூமியின் உயர்ந்தஸ்தானங்களின்மேலே மி
திப்பார்.—அக்கினிக்குமுன் மெழுகு உருகுவது
போலவும், உயர்ந்தஸ்தானத்தினின்று சலம்பாய்
வதுபோலவும் அவர் கீழே மலைகள் உருகும்,
தாழ்ந்த பூமிகள்கிழிந்துபோம்.—யாக்கோபின் அ
திக்கிரமமும், இஸரவேல் வமிசத்தாரின் பாவங்
களும் இவை எல்லாவற்றிற்குங்காரணம். யாக்
கோபின் அதிக்கிரமமென்ன; அதுஷுமாரியாவல்
லவா; யூதாவின் உயர்ந்தஸ்தானங்கள் எவை;
யெரூஷலேமல்லவா.—ஆதலால் நான் ஷுமாரியா
வைவெளியிலுள்ள மண்மேடும், கிராட்ச்ச்செ
டிநகிரநிலமுமாக்கி, அதிலுள்ளகற்களைத்தாழ்ந்
தபூமியில்தள்ளி, அதின் அத்திபாரங்களைத்தெரி
யக்காட்டுவேன்.—அதின்தொழிற்பட்டவிக் கிர
கங்கனெல்லாந் தகர்க்கப்படும், அதின்பணயங்
கெல்லாம் அக்கினியினுல்தகிக்கப்படும், அதின்
சொரூபங்களைவெல்லாம் பாழாக்குவேன்: அது
அவைகளை வேகையின்பணயத்தினுல்சேர்த்த
து, அவைகள் திரும்பவும் வேகையின்பணயமாப்ப
போம்.—ஆதலால் நான் புலம்பி அலறுவேன், வஸ்து
திரமில்லாமல் நிருவாணியாகி, நரிகளைப்போலப்
புலம்பி, ஒட்டகப்பட்டுசெய்யப்போலப் புலம்பு
வேன்: அதின்காயஞ் சொஸ்தப்படுத்த முடியா
து.—அது யூதாவரைக்கும் வந்துவிட்டது; அவன்
என் சனங்களின் வாசலாகிய யெரூஷலேம்வ
ரைக்குமே வந்தான்.
ஐ நீங்கள் அதைக்காத்திலே தெரிவிக்கவேண்
டாம், சற்றும் அழாதிருங்கள்: பேதஅப்றவிலே
யெகோவாவுக்கு அபாயம்—ஷாபீர்வாசியே, நீ நிருவாணி

யாய் இலச்சையடைந்துசெல்லு: சானுன்வாசி
வெளியே வருவதில்லை; பேதச்செவின் புலம்
பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது.—மாரோத் டெ
வாசி, நன்மைவருமென்றுவிசாரத்தோடே எதிர்
பார்த்தான்: யெகோவாவினின்று யெரூஷ
லேயின்வாசல்வரைக்குந் தீமைவந்தது.—லாகீ யிக
ஷில்வாசமாயிருப்பவனே, இரத்ததிலே வேக
மானமிருகத்தைப்பூட்டு: அவளே சீயோன் குமா
ரத்தியன் பாவத்துக்குக்காரணி: உன்னிடத்தில்
இஸரவேலின் அதிக்கிரமங்கள்காணப்பட்டன.—
ஆதலால் நீ மோரேஷத் காத்துக்குப்பரிதானங்
களை அனுப்புவாய்: இஸரவேலின் இராசாக்களுக்
கு அக்கீப்பின்வீடுகள் அபத்தமாயிருக்கும்.—மாரோ
ஷாவில் வாசமாயிருப்பவனே, நான் மேலும்
ஒரு சுதந்தரனை உன்னிடத்தில் கொண்டுவரு
வேன்: அவன் இஸரவேலின் மகிமையாக அதுல்
லாம்வரைக்கும் வருவான்.—நீ உன் அருமையா யிக
ன பிள்ளைகளினிமித்தம் உன் தலையை மொட்
டையிடு, உன் தலைமயிரைச் சிரைத்துக்கொள்;
கழுக்கைப்போல உன் முண்டித்ததை விஸ்தார
மாக்கு; அவைகள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டு
ப்போயின.

உ. அதிகாரம்.

க. சனங்கள்செய்த உபத்திரவத்தினிமித்தம் அவர்
களைக் கண்டித்தல்: ச. அநியாயஞ்செய்தினி
மித்தந் தண்டனை வருமென்று முன்னுரைத்
தல்: டக. தேவன் வாக்குத்தத்தஞ்செய்தல்.
ஐயோ, பாவத்தைச்செய்ய ஆலோசித்து, தங்
கன்படுக்கைகளிலே தீமையைக்கருதி, தங்களுக்குக்
கைவல்லமையிருப்பதினால் விடியற்காலமான
னப்பொழுது அதைச்சித்திசெய்யவர்களுக்கு ஆபத்
துவரும்.—அவர்கள்வயல்களை இச்சித்து, பலாந்
காரமாய் அபகரிக்கிறார்கள்; வீடுகளை இச்சித்
துக் கவர்ந்துகொள்ளுகிறார்கள்: இவ்விதமாய் அ
வர்கள் மனுஷனையும், அவன்வீட்டையும், மனு
ஷனுடனே அவன்சுதந்தரத்தையும் வஞ்சிக்கிறார்
கள்.—ஆதலால், பாருங்கள், நான் இந்தவமிசத்தா
ருக்குவிரோதமாய்த் தீமையை வருவிக்கக்கருது
கிறேன், அதினின்று நீங்கள் உங்க்கழுத்துக்க
ளை நீக்கமாட்டீர்கள்; நீங்கள் செருக்குள்ளவர்க
ளாய் நடக்கமாட்டீர்கள்: அது தீமையான கால
மாகுமென்று யெகோவா சொல்லுகிறார்.
அக்காலத்தில் ஒருவன், நாம் முழுவதுஞ்சே
திக்கப்பட்டோம்: அவர் என்சனங்களின் சுதந்

(க. அதி. க.) எரே.உக.யி.ஆ. ஆமோ.க.க. (உ) உபா.க.உ.க. ஏசா.க.உ. மல்.க.டு. யோனா.உ.எ. அபக.உ.உ.யி.
(க) ஏசா.உக.உ.க. உபா.க.உ.யி.க. ஆமோ.ச.யி.க. (ச) நியா.டு.டு. ஏசா.க.ச.க.உ.க. ஆமோ.க.டு. அபக.க.க.யி.
(ச) உ.இரா.யி.க.உ.டு. எசேக்.யி.க.யி.ச. (எ) ஒசி.உ.டு.யி.உ. (அ) ஏசா.உக.க. எரே.ச.யி.க. ஏசா.உ.யி.உ.க.ச. யோபு.
க.யி.உ.க. (க) உ.இரா.யி.யி.க. (யி) உ.சாமு.க.உ.யி. எரே.க.உ.க. (யி) ஏசா.உ.யி.ச. எரே.யி.க.உ.உ. (யி) ஆமோ.
க.க. (யி) உ.இரா.யி.யி.ச.யி.எ. (யி) உ.சாமு.அ.உ. உ.இரா.யி.யி.யி.யி.யி.யி. யோச.யி.டு.ச.ச. (யி) யோச.யி.டு.
ச.ச. உ.நானா.யி.க.எ. (யி) யோபு.க.உ.யி. ஏசா.உ.உ.யி. எரே.எ.உ.க. புல.ச.டு.—(உ. அதி. க.) ஒசி.எ.க. ஆதி.
க.க.உ.க. (உ) ஏசா.டு.அ. (க) எரே.அ.க. ஆமோ.டு.யி.க. எபே.டு.யி.க. (ச) அபக.உ.க. உ.சாமு.க.யி.எ.

தரபாகத்தைமாற்றிவிட்டார்: அவர் எப்படி அதை என்னவிட்டுக்கொண்டு; நமக்குப்பராமுகம் பண்ணி நமது வயல்வெளிகளைப் பகிர்ந்துகொடுத்தாரென்று உங்களைக்குறித்து ஒப்புச்சொல்லி மிகவும் புலம்புவான்.—ஆதலால் யெகோவாவின் சபையில் சீட்டுப்போட்டபடி நால் போடுவார் ஒருவருமில்லை.—அவர்கள்தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறதுபோல, நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லாதிருங்கள்: அவர்களிடத்தில்தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம், அவர்கள் இலச்சை அடையவேண்டியவர்களில்லை.

எ யாக்கோபின்வசியமென்னும் காமம்பெற்றவனே, யெகோவாவின் ஆவிரூபியிருக்கிறதா; அவருடையகிரியைகள் இவைகளே; கேர்மையாய்நடக்கிறவனுக்கு என் வாக்குகள் நன்மைசெய்யாதா.—இக்காலத்தில் என் சனங்கள் சத்துருவைப்போல எழுந்தார்கள்: யுத்தத்தினின்றிதிரும்பிவந்து, வழியில் அஞ்சாமற்செல்லுகிறவர்களிடத்திலே மேல்அங்கியையும், வஸ்திரத்தையும்பறித்துக்கொள்ளுகிறீர்கள்.—என் சனங்களின்ஸ்திரிகளைத்தங்கள் அருமையானவீடுகளிலிருந்து அகற்றிவிட்டீர்கள்; அவர்களுடைய சந்தியாரினின்றி என்மகிமையை என்மைக்கும் அகற்றிவிட்டீர்கள்.—நீங்கள் எழுந்துபுறப்பட்டுப் போங்கள்; இது இளைப்பாறுமிடமல்ல: இது அசுசியாயிற்று, காசப்படுத்தும் அந்தநாசம் மிகவும் பயங்கரமுன்னதாகும்.—பொய் ஆவியுடைய ஒருவன் அபத்தமாய் நடந்து, திராட்சரசத்தையும், மதுபானத்தையுங்குறித்து, என் உனக்குத்தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டென்றால், அவனே இரத்தச்சனங்களுக்குத்தீர்க்கதரிசியாவான்.

ஐ யாக்கோபே, உன்முழுச்சனங்களையும் நான் நிச்சயமாய்க்கூட்டுவேன்; இலரவேலிலே மீத்திருப்பவர்களை நிச்சயமாய்ச் சேர்த்துக்கொள்வேன்; போதஸ்ரூவின் ஆடுகளைப்போல நான் அவர்களை ஏகமாய்க்கூட்டுவேன், தன் தொழுவத்துக்குள்ளிருக்கிறமந்தையைப்போலாக்குவேன்: சனத்திரளினியித்தம் மிகவும் ஆரவாரம் பண்ணுவார்கள்.—தடைகளை நீக்குகிறவர் அவர்களுக்குமுன் நடந்தேறுகிறார்: அவர்கள் தடைகளைநீக்கி, வாசலைக்கடந்து, அதின் வழியாய்ப்புறப்படுகிறார்கள்: அவர்களுடைய இராசா அவர்களுக்குமுன்போகிறார், யெகோவா அவர்களுக்குத்தலைவராக நடக்கிறார்.

௩. அதிகாரம்.

க. கொடுமையினியித்தம் அபிபதிகளைக்கண்டித்தல்: இ. கன்னத்தீர்க்கதரிசிகள் கடத்தினியித்தம் இலச்சை அடைதல்: அ. அபிபதிகளையும் கன்னத்தீர்க்கதரிசிகளையும் பயமுறுத்தல்.

யாக்கோபுவமிசத்தாரின் பிரதானிகளே, இலரவேல்வமிசத்தாரின் பிரபுகளே, நீங்கள்செவிகொடுக்கும்படி உங்களைவேண்டுகிறேன்.—நன்மையை வெறுத்து, தீமையைவிரும்பி, அவர்களின்சரீரங்களினின்றிதோலையும், அவர்களுடைய எலும்புகளினின்றி அவர்கள்மாயிசத்தையும்பிடுகி,—என் சனங்களின் மாமிசத்தைத்தின்றி, அவர்களுடையதோலை உசித்துப் பாணியிலே போடுகிறதற்கும், இறைச்சியைக் கொப்பரையிலேபோடுகிறதற்கும், அவர்கள் எலும்புகளைமுறித்துத்துண்டிக்கிறவர்களே, நீங்கள் நியாயமென்னதென்றறிந்துகொள்வது உங்களுக்கு அல்லவாதகுதி.—அவர்கள் யெகோவாவை கோக்கி ஒலயிடுவார்கள், அவர் அவர்களுக்குச்செவிகொடார்: அவர்கள்செய்ததூர்க்கிரியைகளினியித்தம் அக்காலத்தில் அவர்களுக்குத் தமது முகத்தை மறைப்பாரென்றேன்.

தங்கள்பற்களால்மென்றுகொண்டு, சமாதானமுண்டாவதாகவென்றுசொல்லி, தங்கள் வாய்க்கு உணவுப்பொருளைக்கொடாதவனுக்குவிரோதமாக யுத்தஞ்செய்ய ஆயத்தப்படுத்தி, என் சனங்களைமோசப்படுத்துகிற தீர்க்கதரிசிகளைக்குறித்து யெகோவா இவ்வாக்கைச்சொல்லுகிறார்.—ஆதலால் தேவதரிசனமில்லாதிராத்திரிடங்களுக்குவரும், ஞானதிஷ்டிபெருத அந்தகாரம் உங்களுக்குக்கிடைக்கும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமனமாகும், அவர்கள்மேல்பகல்காரிருளாய்மாறும்.—அக்காலத்தில் தரிசிகள் இலச்சையடைவார்கள், ஞானதிஷ்டியுடையவர்கள் கலங்குவார்கள்: தேவன் உத்தரந்தராதபடியால் அவர்களைல்லாரும் மேல் உதட்டை மூடுவார்கள்.

அவன் அதிகக்கிரமத்தை யாக்கோபுக்கும், அவன்பாவத்தை இலரவேலுக்கும் காண்டெரிவிக்கும்படி யெகோவாவின் ஆவி தருகிறவல்லமையினாலும், நியாயத்தினாலும், பரக்கிரமத்தினாலும் பூரணப்பட்டிருக்கிறேன்.—யாக்கோபுவமிசத்தின் பிரதானிகளே, இலரவேல்வமிசத்தின் பிரபுகளே, நீதியைவெறுத்து, எல்லாநியாயத்தையும் புரட்டி,—இரத்தத்தினால் சீயோனையும், அநியாயத்தினால் யெருஷலேமையும் கட்டுகிறவர்களாகிய நீங்கள் இதைக்கேட்கும்படி உங்களைவேண்டுகிறேன்.—அதின் பிரதானிகள் பரிதானத்துக்கு நியாயத்தீர்க்கிறார்கள், அதின் ஆசாரியர்க்கு உலக்கு உபதேசிக்கிறார்கள், அதின்தீர்க்கதரிசிகள் திரவியத்துக்குத்தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறார்கள்: ஆயினும் அவர்கள் யெகோவாவைச்சார்ந்துகொண்டு, எங்களுக்கு யெகோவா இருக்கிறாரல்லவா, ஒருநீமையும் எங்களுக்கு நேரிடாடென்கிறார்கள்.—ஆதலால் உங்கள் மியித்தல்

(இ) உபா.௩.௨.௩.௬. (ஈ) எசேக்.௨௧.௨. ஏசா.௩.௩.௩. ஆமோ.௨.௩. (ஐ) உபா.௩.௨.௬. லேவி.௩.௨.௩.௨. எரே. ௩.௨ (ஐ) எசேக்.௩.௬.௩. (ஐ) எரே.௩.௩.௩. எசேக்.௩.௬.௩. (ஐ) ஒசி.௩.௩. ஏசா.௩.௨.௩.—(௩.அதி.௩.) எரே. ௩.௩.௩. எசேக்.௩.௬.௩. (ச) சக்.௩.௩.௩. நீதி.௩.௨.௩. ஏசா.௩.௩.௩. சக.௩.௩. (இ) ஏசா.௩.௩.௩.௩. எசேக்.௨.௩.௩. மத்.௩.௩.௩. எசேக்.௩.௬.௩. (ஈ) ஏசா.௩.௩.௩.௩. சக.௩.௩.௩. ஆமோ.௩.௩. (எ) ஆமோ.௩.௩.௩. ஏசா.௩.௩.௩. (ஐ) எரே.௨.௩.௩. எசேக்.௨.௩.௩. அபக.௨.௩.௩. செப.௩.௩. (ஐ) ஏசா.௩.௩.௩. ஒசி.௩.௩.௩. எரே.௩.௩.௩. ஏசா.௩.௩.௩. ரோ.௨.௩.௩. (ஐ) எரே.௨.௩.௩.

தஞ் சீயோன்வயல்போல உழப்பமும், யெருஷலேம் மண்மேடுகளாய்ப்போகும், ஆலயமாகிய மலை வணத்திலுள்ள உயர்ந்த ஸ்தானங்களுக்குக் கொப்பாகும்.

ச. அதிகாரம்.

க. கிறிஸ்துவின் இராச்சியத்தைக்குறித்துத்தீர்க்க தரிசனஞ்சொல்லல்: சு. தேவன் தமதுசனங்கள்மேல் தயைசெய்தல்: டக. தமதுசத்துருக்களைத்தண்டித்தல்.

முடிவுகாலத்தில் யெகோவாவின் வீடாகிய மலை, மலை உச்சிகளின்மேல் ஸ்தாபிக்கப்பட்டு, குன்றுகளுக்குமேலாய் உயர்த்தப்படும்; சருவ தேசத்தாரும் அதிற்செல்லுவார்கள்.—செல்லச் செல்ல, அநேகதேசத்துச்சனங்கள், யாக்கோபின் தேவனுடைய ஆலயமிருக்கும் யெகோவாவின் மலைக்குப்போவோம் வருங்கள்; அவர்தம்முடைய நெறிகளை நமக்குப்போகிப்பார், நாம் அவர் பாதைகளிலே நடப்போம்: சீயோனினின்றி வேதப்பிரமாணமும், யெருஷலேமினின்றி யெகோவாவின் வாக்கியமும் புறப்படுமென்பார்கள்.

க. அவர்அநேகசனங்களை நியாயம்விசாரிப்பார், அதிதூரத்திலுள்ள பரக்கிரமம்பொருந்திய அந்நியதேசத்தாரைக் கண்டிப்பார்; அதினால் அவர்கள் தங்க்கட்கட்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் கட்டிகளை அரிவாண்களாகவும் அடிப்பார்கள்: ஒருசாதியார்முசாகியாருக்கு விரோதமாய்க்கட்கத்தைப்பிடியார்கள், இனி ஒருபொழுதும் யுத்தப்பரிட்சையிலார்கள்.—அவர்களெல்லாரூந்தங்க்கத்தங்கள் திராட்சக்கொடியின்கீழும், தங்க்கத்தங்கள் அத்திமரத்தின்கீழ்மிருப்பார்கள்; ஒருவனும் அவர்களைப் பயப்படுத்தமாட்டான்: சேனாபதியாகிய யெகோவாவின் வாய்

இவ்வாக்கைச் சொல்லிற்று.—சகலசனங்களுந் தங்க்கத்தங்கள் தேவனுடைய நாமத்தைப்பற்றிநடப்பார்கள், நாங்கள் எங்கள் தேவனுடைய யெகோவாவின் நாமத்தையே பற்றி என்றுஞ்சதாகாலங்களிலும் நடப்போம்.—அந்நாளிலே நொண்டியானவளை நான் சேர்த்து, தன்னப்பட்டவளையும், நான் துக்கப்படுத்தினவளை யுங் கட்டிக்கொண்டு, —நொண்டியானவளைமீர் திருப்பவளாகவும், தூரமாய்த் தன்னப்பட்டவளைப் பலமுன்னசாகியாகவும் ஏற்படுத்துவேன்: யெகோவா இன்றுமுதல் என்றும், சதாகாலங்களிலுஞ் சீயோன்மலையில் அவர்கள் மேல் அரசாளுவாரென்று யெகோவா சொல்லுகிறார்.

அ. மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணை, முந்நின் ஆளுகையே; உன்னிடத்தில்வரும் இராச்சியம் யெருஷலேமின் குமாரத்தியிடத்தில்வரும்.—நீ இப்பொழுது ஏன் உரத்த சத்தமிடுகிறாய், உன்னிடத்தில் அரசனில்லையா, உன் மந்திரிமார் நாசப்பட்டிப்போனாகளா; ஸ்திரியின் பிரசவவேதனையைப்போலும் வேதனைகள் உன்னைப் பிடித்தன.—சீயோன் குமாரத்தியே, பிரசவஸ்திரியைப்போல வேதனைப்பட்டு, பிரசவிக்கிறதற்குப் பிரயத்தினம்பண்ணு: நீ இப்பொழுது நகரத்தைவிட்டுப்புறப்பட்டுவயல்வெளியில் தங்குவாய், நீ பாபேல்வரைக்கும்போவாய்; அவ்விடத்தில்விடுவிக்கப்படுவாய்; அங்கே யெகோவா உன்சத்துருக்களையினின்றி உன்னைமீட்பார்.

சீயோன் அசுசியாயிருப்பதாக, நாம் அவன் மேல் கண்வைக்கக்கடவோமென்று சொல்லி, இப்பொழுதும் அநேகதேசத்துச்சனங்கள் உனக்குவிரோதமாக ஏகமாய்க்கூடியிருக்கிறார்கள்.—அவர்களோ யெகோவாவின் நினைவுகளை அறியார்கள், அவருடைய ஆலோசனை அவர்களுடைய புத்திக்கு எட்டாது: அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைப்போர்க்களத்திலே சேர்ப்பார்.—சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி: நான் உன்கொம்பை இரும்பும், உன் குளம் புகளைப்பித்தனையுமாகவேன்: நீ அநேகசனங்களை நொறுக்குவாய்: நீ யெகோவாவுக்கென்று, அவர்கள் ஆதாயத்தையும், பூமி முழுவதற்கும் ஆண்டவராயிருக்கிறவருக்கென்று, அவர்களுடைய பொருளையுங் காணிக்கையாக ஒப்பிப்பாய்.

டு. அதிகாரம்.

க. கிறிஸ்துவின்சென்மம்: ச. அவர் இராச்சியம், அ. அவர்செயம்.

சீயோனியின்களே, இப்பொழுது தனங்களாய்க் கூடிவாருங்கள்: நாங்கள்வளைந்துகொள்ளப்பட்டோம்: இலரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்தில் அடிப்பார்கள்.—பேதலேகேம் எப்பருத்தாவே, நீ யூதாவினுள்ள ஆயிரங்களுள் சிறியதாயிருந்தும், அநாநியானவராய்ப்பூருவகாலத்தில் தோன்றினவரும், இலரவேலரை அரசாளுகிறவருமாகிய ஒருவர் உன்னில் நின்றுபுறப்பட்டு, என்னிடத்தில் வருவார்.—ஆயினும் பிரசவிப்பவள் பிரசவிக்கிறவரைக்கும் அவர்களை ஒப்பிப்பார்: அப்பொழுது அவருடைய சகோதரரில் மீந்திருப்பவர்கள் இலரவேல்சந்ததியாரிடத்தில் திரும்பிவருவார்கள்.

அவர் நின்றுகொண்டு, யெகோவாவின் சுவல்லமையில், தமது தேவனுடைய யெகோவாவினது நாமத்தின் மகத்துவத்திலே மேல்பார்; அவர்கள் நிலத்திருப்பார்கள்: அவர் இனிப் பூமியின் எல்லைகள் பரியந்தம் புகழ்ச்சிபெற்றி

(ச. அதி. க.) ஏசா.உ.உ.(க) ஏசா.உ.ச. யோவே.க.ய.(ச) க.இரா.ச.உ.டு. சக.க.ய.(டு) ஏரே.உ.ய.க. சக.ய.யெ.உ.(ச) எசே.க.க.ச.ய.க. செ.ப.க.ய.க. எசே.க.க.ச.ய.க. (எ) ஏசா.க.க. தானி.எ.ய.ச.உ.எ. லூ.க.க.க. வெளி.ய.க.ய.டு. (அ) ஆதி.க.டு.உ.க. (க) ஏரே.அ.ய.க. ஏசா.ய.க.அ. ஏரே.க.ய.க. (ய) புல.உ.ய.க. ஒ.ய.உ.(யெ) ஏசா.டு.டு.அ. ரோ.ய.க. க.க. ஏசா.உ.க.ய. (ய) ஏசா.ச.க.ய.டு.ய.க. ஏரே.டு.க.க. தானி.உ.ச.டு. ஏசா.ய.ய.எ. சக.ச.ய.ச.—(டு. அதி. க.) புல.க.க.ய. மத்.டு.க.க. (உ) மத்.உ.க. யோவா.எ.ச.உ. க.சா.மு.உ.க.உ.க. யாத்.ய.அ.உ.டு. ஆதி.ச.க.ய. ஏசா.க.க. நீதி.அ.உ.உ.உ.க. யோவா.க.க. (ச) ஏசா.ச.ய.ய.க. எசே.க.க.ச.உ.க. சங்.எ.உ.அ. ஏசா.டு.உ.ய.க. சக.க.ய. லூ.க.க.க.உ.

கு ருப்பார்.—இவர் தாமே சமாதானத்துக்குக் காரணர், அஹூரியன் நம்முடைய தேசத்தில் வரும் பொழுதும், நம்முடைய அரமனைகளில் மிதிக்கும்பொழுதும், நாம் அவனுக்குவிரோதமாய் ஏழுமேய்ப்ப்பரையும், எட்டு அதிபதிகளையும் ஏற்படுத்துவோம்.—அவர்கள் அஹூரியனுடைய தேசத்தையும், நிம்ரோத்தின் தேசத்தையும் அவைகளின் பிரவேசஸ்தானங்களில் கட்கத்தினால் சேதித்து விடுவார்கள்: அஹூரியன் நம்முடைய தேசத்தில் வரும்பொழுதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்பொழுதும் அவர் அவனில் நின்று விடுவிப்பார்.—யெகோவா வினின்று வந்து மனுஷருக்காகக் காத்திராமலும், மனுபுத்திரருக்காகத் தங்காமலும் மிகுந்த பணியைப்போலவும், பூண்டுகள்மேல் மழையைப்போலவும் யாக்கோபில் மீந்திருக்குஞ் சனங்கள் அநேகசனங்களுக்குள் நிற்பார்கள்.

அ சிங்கம் காட்டி மிருகங்களில், இளஞ்சிங்கம் ஆட்டமந்தைகளில் சென்று மிதித்து விடுவிப்பாரில்லாமல் பீறுகிறதுபோல், யாக்கோபில் மீந்திருக்கிறவர்கள் சாதியாருக்குள் அந்நிய தேசத்துச் சனங்கள் மத்தியிலிருப்பார்கள்.—உன்னை உன்விரோதிகள்மேல் உயரும், உன் சத்துருக்கள் அனைவருஞ்சேதிக்கப்படுவார்கள்.—அந்நாளில் உன்மத்தியினின்று உன் குதிரைகளைச் சேதித்து, உன் இரதங்களைச் சங்கரிப்பேன்.—உன் தேசத்து நகரங்களைச் சேதித்து, உன்ஸ்திரமான துருக்கங்களைல்லாவற்றையும் இடிப்பேன்.—உன் கையினின்று மாயவித்தைகளைச் சேதிப்பேன்; மாயாவிகள் இனி உன்னிடத்தில் இருக்கமாட்டார்கள்.—நான் உன்மத்தியினின்று தொழிற்பட்ட உன் விக்கிரகங்களையும், உன் சிலைகளை யுஞ்சேதிப்பேன்; உன்னை செய்தகிரியையை இனி ஒரு பொழுதும் நன்னைக்கிடையாய்.—நான் உன் அஷரிமரங்களை உன் மத்தியினின்று நிருமலமாக்கி, உன் நகரங்களை அழிப்பேன்.—நான், கோபத்தோடும், உக்கிர கோபத்தோடும், கட்டளைக்குச் செவிகொடாத அந்நியர்மேல் தண்டனைவருவிப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்.

சு. அதிகாரம்.

நன்றியினமுங்கட்டளை மீறலுமான இவைகளினிமித்தஞ் சனங்களோடே விவாதஞ்செய்தல்.
இப்பொழுது நீங்கள் யெகோவா சொல்லியவாக்கைக்கேளுங்கள்; நீ எழுந்துமலைகளுக்கு முன்வாக்குவாதம் பண்ணு, குன்றுகள் உன்வாக்கைக்கேட்கக்கடவன.—மலைகளே, பூமியின்ஸ்திரமான அத்திபாரங்களே, நீங்கள் யெகோவாவின் வழக்கைக்கேளுங்கள்: யெகோவாவுக்கும், அவருடைய சனங்களுக்கும் வழக்குண்டு,

அவர் இலரவேலோடே வழக்காடுகிறார்.—என்சனங்களே, நான் உங்களுக்கென்னை செய்தேன், நான் எதினால் உங்களை வருத்தப்படுத்தினேன்; எனக்குவிரோதமாய்ச்சாட்சியிடங்கள்.—நான் உங்களை எகிப்து தேசத்தினின்று புறப்படச்செய்தேன், அடிமைவீட்டினின்று உங்களை மீட்டுக்கொண்டேன்; உங்களுக்குமுன் நான் மோசேயையும், ஆரோனையும், மிரியமையும் அனுப்பினேன்.—என்சனங்களே, நீங்கள் யெகோவாவின் நீதியை அறிந்துகொள்ளும்பொருட்டு, சீத்தீமினின்று கில்காலுக்குப்போகிறவழியில்மோவாபின் இராசனாகிய பாலாக்கேய்துலோசனை யையும், பேயோரின் புத்திரனாகிய பிலியாம் கொடுத்த உத்தரத்தையும் இன்னதினனதென்று இப்பொழுது நினைத்துக்கொள்ளுங்கள்.

நான் எதைக்கொண்டு யெகோவாவின்குழுவத்தில் சேர்ந்து, உன்னதமான தேவனைத் தாழ்ந்துவணங்குவேன்; தகனபலியிட ஒருவருஷத்துக் கன்றை எடுத்துக்கொண்டு அவர்சந்நிதியிற்சேருவேனோ.—யெகோவா ஆயிரம் ஆட்டிக்கடாக்களிலும், என்னெய்யூறுகள் பதிலாயிரங்களிலும் பிரியப்படுவாரோ; நான் என்பாவத்தினியித்தம் என்முதற்பேறானவையோ, என் ஆத்தமத்தின் பாவத்தினியித்தம் என்சரீரத்தின் கனியையோ கொடுப்பேன்.—மனுஷனே, அவர் நன்மை இன்னதென்று உனக்கறிவித்தார்; நியாயஞ்செய்து, தயையைநேசித்து, உன் தேவனோடே தாழ்ந்த சிந்தையுடன் நடப்பதையெயன்றி, யெகோவா உன்னிடத்தில் வேறெதைக்கேட்கிறார்.—யெகோவாவின்குழுவத்தைப்பார்த்துக்கூப்பிடுகின்றது, ஞானமுள்ளவனெவனோ, அவன் உமதுநாமத்தைமதிப்பான்: மிலாற்றுக்கும், அதை ஏற்படுத்தினவருக்குஞ்செவிகொடுங்கள்.

துன்மார்க்கனுடைய வீட்டிலேபாவத்தினால் கூட்டிவைக்கப்பட்ட பொருள்களும், அரோசியமுள்ள குறைந்த அளவும் இன்னமுண்டோ.—கள்ளத்தாசும், கள்ளப்படிக்கற்களையுடைய யெகியுமிருக்க நான் குற்றமற்றவனாயிருப்பேனோ.—அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையிலெல்லிற்றைந்திருக்கிறார்கள், அதில்வாசமாயிருப்பவர்கள் பொய்ப்பேசுகிறார்கள், அவர்கள் வாயிலுள்ளநாவு கபடமுள்ளது.—ஆதலால் நான் உங்கன்பாவங்களினிமித்தம் உங்களைவெறுமையாக்கி, உங்களை அடித்து வருத்தப்படுத்துவேன்.—நீங்கள் புசித்தும், திருத்தியடையமாட்டீர்கள்; உங்களுள்ளத்தில்சோர்வடைவீர்கள்; நீங்கள் பிடித்தாலும் விடுவிக்கமாட்டீர்கள்; நீங்கள் விடுவிப்பதையும் கட்டத்துக்கொப்பிப்பேன்.—நீ விடு

(ரு) ஏசா.க.சு. சக.க.ய. லூக்.உ.யச. எபே.உ.யச. (சு) ஆதி.ய.அ.ய.யெ. லூக்.க.எஉ. (ஏ) உபா.கஉ.உ. (ய) சக.க.ய. (யஉ) ஏசா.உ.சு. (யக) சக.யக.உ. ஏசா.உ.அ. (யடு) உ.தெச.க.அ.—(சு. அதி. உ) சங்.ரு.ய.க.ச.ஏசா.க.ய.அ. ஒசி.ச.க. (ரு) எரே.உ.ரு.க. (ச) யாத்த.யஉ.ரு.க. ஆமோ.உ.ய. (டு) எண்.உஉ.சு. உபா.உக.க.ரு. யோச.உச.க.ய. எண்.உரு.க. நியா.ரு.யெ. (ஏ) சங்.ரு.ய.க.ஏசா.க.யெ. யோபு.உக.சு. உ.இரா.யச.க. எரே.எ.க.சு. எசேக்.உக.க.எ. (அ) உபா.ய.யஉ.ச.சாமு.யடு.உஉ. ஒசி.சு.சு. ஆதி.ய.அ.ய.யெ. ஏசா.க.யெ. (ய) ஆமோ.அ.ரு. உபா.உரு.யக.—யச. நீதி.ய.க.க. (யக) ஒசி.யஉ.எ. (யக) லேவி.உச.யசு. (யச) லேவி.உச.உசு. (யடு) ஆமோ.ரு.யெ. ஆகா.க.சு.

தைப்பாய், அறுக்கமாட்டாய்; நீ சீதவிருட்சக் கனிகளையும், திராட்சங்கனையும் மிதிப்பாய், எண்ணெய் பூசிக்கொள்ளவும், ரசத்தைக்குடிக்கவும் பெறமாட்டாய்.

யக உம்மியின் கட்டளைகளும், ஆகாப்வமிசத்தாரின் எல்லாக்கிரியைகளுங்கைக்கொள்ளப்படுகின்றன, அவர்களுடைய ஆலோசனைகளுக்கேற்க நடக்கிறீர்கள்; ஆதலால் நான் உங்களைப்பாழாக்குவேன், உங்கள் நகரத்தாரை நிர்த்தைப்பொருளாக்குவேன்: நீங்கள் என் சனங்களின் அவமானத்தை அனுபவிப்பீர்கள்.

எ. அதிகாரம்.

க. துன்மார்த்தத்தைக் குறித்துப் புலம்பல்: இ. தேவனிடத்தில் அடைக்கலம்புகுதல்: எ. சத்தருக்கள் தோல்வியடைதல்: யக. தேவன் சபையாரைத்தேற்றல்.

ஐயோ, உஷ்டணகாலத்துக்கனிகள் சேர்க்கப்பட்டு, திராட்சப்பழங்கள் அறுக்கப்பட்டபின்பு பூசிக்கிறதற்கு ஒரு திராட்சக் குழையும், என் ஆத்துமம் வாஞ்சிக்கிற முதற்பழுத்த கனியுமில்லாதவன்போலிருக்கிறேன்.—தேசத்திலிருந்து தேவபத்தன் ஒழிந்துபோனால்: சனங்களில் நீதிமான் ஒருவனுமில்லை: சகலரும் இரத்தஞ்சிந்தப்பதிவிலிருக்கிறார்கள்; அவனவன் தன் சகோதரனைவலையில் அகப்படுத்தவேட்டையாடுகிறான்.

க அவர்கள் இரண்டுகைகளாலும் ஊக்கமாய்த்தீமைசெய்கிறார்கள், பிரபும், நியாயாதிபதியும் பரிதாணங்கேட்கிறார்கள்; பெரியவன் தன் தூராசையைத் தெரிவிக்கிறான்: இப்படி அவர்கள் பந்தனைப்படுத்துகிறார்கள்.—அவர்களில் நல்லவன் முட்செடியைப்போலிருக்கிறான், நீதிமான் முள்வேலியிலுங்கேட்டுள்ளவன்: உன் காவற்காரர்குறித்த உன்தண்டனையின் தினமே வருகின்றது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கமுண்டு.

இ சிநேகனை நம்பவேண்டாம், வழிகாட்டியை விசுவாசிக்கலாகாது: உன்மடியில் சயனிக்கிறவளுக்கு முன் உன்வாயின்கதவுகளைத்திறவாதே.—புத்திரன் தன்பிதாவை அவமதிக்கிறான், புத்திரி தன்மாதாவுக்கு விரோதமாகவும், மருமகன் தன்மாயிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; ஒருவனுடைய குடும்பத்தாரும் அவனுக்குச் சத்தருக்களாயிருப்பார்கள்.—ஆதலால் நான் யெகோவாவை நோக்கி இருப்பேன்; என் ரட்சிப்பின்தேவனை வரக்காத்திருப்பேன்: என் தேவன் எனக்குச் செவிகொடுப்பார்.

அ என் பகைவனே, நீ எனக்கு விரோதமாய் மகிழ்ச்சிகொள்ளாதிரு: நான் விழுந்தாலும் எழும்புதிருப்பேன்; நான் இருளிலிருக்கும்பொழுது

யெகோவாவே என் ஒளியாயிருக்கிறார்.—நான் யெகோவாவுக்கு விரோதமாய்ப்பாவஞ்செய்தபடியினால், அவர் எனக்காகப்பரிந்துபேசி, என்பட்சமாய் நியாயந்தீர்க்கும்படி அவருடைய கோபத்தைச்சகிப்பேன்: என்னை ஒளியிலேபுறப்பட்டபண்ணுவார், நான் அவருடைய நீதியைப்பார்ப்பேன்.—உன் தேவனாகிய யெகோவா எங்கேயென்று என்னிடத்திற் சொல்லிய பகையுள்ளவன் அதைப்பார்க்கும்பொழுது வெட்கம் அவனைமுடும்; என்கண்கள் அவனைக்காணும்: அவன் வீதிகளின் சேற்றறைப்போல இப்பொழுதே மிதிக்கப்படுவான்.—உன்மதிட்கன்கட்டியகடப்படுத்தினம் வருமும், அந்நாளிலே கட்டளை தூரப்படுத்தப்படும்.—அந்நாளிலே அஞ்சிய முயெதல் எகிப்துவரையிலும், எகிப்துமுதல் நதிவரையிலும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரையிலும், ஒருமலைமுதல் மறு மலைவரையிலுமுள்ளவர்கள் உன்னிடத்தில் வருவார்கள்.—ஆயினும் யக தன்னில் வாசமாயிருப்பவர்கள் மிமித்தமும், அவர்கள் கிரியைகளுடைய கனியினிமித்தமும் தேசம் அவாந்தரமாய்ப்போம்.

கர்மேல்மத்தியில் தனித்துவனவாசமாயிருக்கியசுற உமக்குரிய சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய சனங்களை உமதுகோலினாலே மேயும், பூருவகாலத்திலே மேய்ந்ததுபோல அவர்கள் பூருவாளிலுங்கிவியாத் திலும் போவார்கள்.—நீ யெகிப்துதேசத்தினின்றும் புறப்பட்ட நாள்களிலே நடந்ததுபோல, நான் அவர்களுக்கு ஆச்சரியமான கிரியைகளைக்காண்பிப்பேன்.

தேசத்தார் அதைக்கண்டு தங்கள் எல்லாப் யசுபராக்கிரமத்தையுங்குறித்து இலச்சையடைந்து, தங்கள் வாயின்மேல்கைவைப்பார்கள்: அவர்கள் காதுகள் செவிபெடும்.—சருப்பத்தைப்போயெலத்தனை நக்குவார்கள், ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நெடுகிப்புறப்படுவார்கள்: அவர்கள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படுவார்கள், உமது நிமித்தம் பயப்படுவார்கள்.—தமது சுதந்தரத்தில் மீந்திருப்பவர்களின் பாவத்தை மன்னித்து, அதிகிரமத்தைப்பாராமல் வருகிற தேவனாகிய உமக்கு நிகரானவராயாவர்; அவர்தயாபிரியர், ஆதலால் அவருடைய கோபம் என்றும் நிற்கிறதில்லை.—அவர்கிரும்புவார், நம்மேல் இயகரங்குவார்; அவர் நம்முடைய தீமைகளை அடக்குவார்; நீர் அவர்கள் பாவங்களை எல்லாவற்றையுஞ்சமுத்திரத்தின் ஆழங்களில் எறிந்துவிடுவீர்.—நீர் யூருவகாலமுதல் எங்கள் முன்னோருக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், தயையை ஆபிரகாமுக்கும் அருளுவீர்.

(யக) க. இரா. யக. உடு. உச. ஒசி. இ. யக. க. இரா. க. அ. ஏசா. உடு. அ. புல. இ. க.—(எ. அதி. க.) ஏசா. உச. யக. ஏசா. உச. ச. (உ) ஏசா. இ. எ. க. அபக. க. யெ. (க) ஒசி. ச. ய. ஏசா. க. உக. (ச) உசா. மு. உக. ச. எ. (இ) ஏரே. க. ச. (க) ஏசே. க. உ. உ. எ. ஞா. க. யெ. இ. (எ) ஏசா. அ. யெ. (அ) நீதி. உச. யெ. புல. ச. உ. க. (க) புல. க. க. க. (ய) சங். க. இ. உச. சங். ச. உ. க. ய. ச. க. ய. இ. (யெ) ஒசி. யக. யக. (யக) ஏரே. உ. க. யச. (யச) ஏசா. க. எ. உச. (யெ) சங். க. அ. உ. உ. (யச) ஏசா. உ. க. யக. யோ. பு. உ. க. இ. (யெ) சங். எ. உ. க. ஏசா. ச. க. உ. க. ஏரே. க. க. க. (யஅ) யாத். யெ. யெ. யாத். க. ச. ச. எ. ஏரே. இ. யெ. உ. சங். ஈ. க. க. ஏசா. இ. எ. யக. ஏரே. க. இ.

க. அதிகாரம்.

க. யெகோவாவின் மகிமையை வருணித்தல்:
 க. அவர் தமது சனங்களுக்கு அனுக்கிரகமும், தமது சத்துருக்களுக்கு நிக்கிரகமுஞ்செய்தல்.
 னினிவேகையப்பற்றியவாக்கியம். இல்கோஷிய னுமிய நாகூபியின் தரிசனபுத்தகம்.-யெகோவா எரிச்சலுள்ளவரும், பிரதிபலனளிக்கிறவருமான தேவன்; யெகோவா பழிவாங்குகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; யெகோவா தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலனளிக்கிறார், தம்முடைய சத்துருக்களினியித்தங்கு ரோதத்தைக் கூட்டிவைக்கிறார்.—யெகோவா நீடிய பொறுமையுள்ளவரும், பராக்கிரமத்தில்ககத்துவமுள்ளவருமாயிருக்கிறார், அவர்தண்டியாமல் விடார்: யெகோவாவின் பாறை சூறைக் காற்றிலும், கொந்தளிப்பிலு மிருக்கின்றது, மேகங்கள் அவருடையபாதத்தான்.—அவர்சமுத்திரத்தைக்கடிந்து வற்றப்பண்ணி, சகலநதிகளையும்வறட்சியாக்குகிறார்: பாஷானும், கர்மேலுஞ்சோருகின்றன, லிபானோனின்செழிப்புமாறிப்போகின்றது.—அவர்களியத்தம் மலைகள்அதிரும், குன்றுகள் கரைந்துபோம், அவர்சமுத்தில் தேசமும், அதனிடத்தில் வசிப்பவைகடெல்லாவற்றேடுபூமியும் எடுபட்டுப்போம்.—அவருடைய கோபத்திற்கு முன் நிற்கவல்லவன்யாவன், அவருடைய உக்கிரகோபத்திற்குமுன் தரிக்கவல்லவன்யாவன்; அவருடைய உக்கிரம் அக்கினியைப்போலப்புகின்றது, அவரால்கல்லமலைகள் பேர்க்கப்படுகின்றன.—யெகோவா தயாரார், ஆபத்துக்காலத்தில் அரணைதுருக்கம்; தம்மைநம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.—ஆலையும் அதின் ஸ்தானத்தைப்பிரண்டிப்போகிற வெள்ளத்தினால் சருவசங்காரம்பண்ணுவார், இருள் அவருடையசத்துருக்களைத் தொடரும்.
 க. நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாய்எதைக்கருதுகிறீர்கள், அவர் சருவசங்காரம் பண்ணுவார்: ஆபத்து இரண்டாந்தரத் தோன்றிவராதது.—அவர்கள் சன்னல்பின்னவாயிருக்கிறமுட்டெசடியைப்போலிருக்கையிலும், தங்கள் திராட்சரசத்தினாலேவெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் காய்ந்துபோன அரிதானிப்போலப் பட்டிக்கப்படுவார்கள்.—உன்னிடத்திலிருந்து யெகோவாவுக்கு விரோதமாய்த்தராலோசனைபண்ணுகிற ஒருதுஷ்டமந்திரிகளோன்றிவந்தான்.—அவர்கள் அனுகூலம்பெற்று மிகுதியாயிருந்தாலுஞ்சேதிக்கப்படுவார்கள், அவன் சென்றுபோவான். நான் உன்னைமுன்னே உபத்திரவப்படுத்தினேன், ஆயினும் இனிஉன்னை ஒருபொழுதும் உபத்திரவப்படுத்தமாட்டேன்.—இப்பொழுதும் நான் உன்

மேலுள்ள அவன்துக்கத்தைமுறித்து உன்கட்டுகளை அறுப்பேனென்று யெகோவா சொல்லுகிறார்.—உன்னைக்குறித்து யெகோவா ஒருகட்டிசுட்டனைவிதித்திருக்கிறார், உன்நாமத்தரிக்க இனி ஒருவித்தும் விதைக்கப்படாது: உன் தேவர்களுடைய ஆலயத்தினின்று தொழிற்பட்டவக்கிரகத்தையும், வார்ப்பு வக்கிரகத்தையுஞ்சேதிப்பேன்: நான் உன்பிரேதக்குழியை ஆயத்தப்படுத்துவேன்; நீ நீசன்.—சமாதானத்தைப் பிரசித்தப்படுத்தி, நற்செய்தியைக்கொண்டெவந்தவனுடைய அடிச்சுவடுகளை மலைகளின்மேலேபாருங்கள்; யூதாவே, உன் உற்சவங்களை ஆசரித்துக்கொள், உன் சக்திபங்களை நிறைவேற்றிக்கொள்: துஷ்டன் இனி உன்வழியாய்ச்செல்வான்; அவன் முழுவதுஞ்சங்கரிக்கப்பட்டான்.

உ. அதிகாரம்.

நினிவேகையச்செய்ததேசனைகளை வருணித்தல்.
 சிதற அடிக்கிறவன் உன்ருகத்திற்கு முன்வருகிறான்: அரணைக்காத்துக்கொள், வழியைக்காவல் பண்ணு, அரைகளைத்திடமாய்க்கட்டிக்கொள், மிகவும் வல்லமையுடனே உன்னை ஸ்திரிப்படுத்து.—வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கிளைகளை நாசப்படுத்தியிருந்தாலும், யெகோவா யாக்கோபின் மகிமையை மாத் திரமல்ல, இஸரவேலின் மகிமையை யுத்திரும்பவும் வருவிப்பார்.—அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தவருணமாயிற்று, அவனுடைய யுத்தவீரர் செவ்வாடையைத்தரித்துக் கொண்டார்கள்: அவன் ஆயத்தம் பண்ணும்நாளில் இரதங்கள் சுவாலிக்கின்றன, ஆயுதங்களோடே மின்னிக்கொண்டிருக்கின்றன, பீருஸ்மரங்கள் அசைக்கப்படுகின்றன.—இரதங்கள் வீதிகளில் கடகடவென்றோடி, பெரும்பாதைகளில் ஒன்றோடொன்றுமோதுகின்றன: அவைகளின் தோற்றம் தீவரத்தினைப்போலிருக்கின்றது, அவைகள் மின்னல்களைப்போல் ஒடுகின்றன.—அவன் தன் பராக்கிரமவீரர்களின்மேல் மனம்வைப்பான்: அவர்கள் நகடையில் இடறிவிழுவார்கள்; அவர்கள் மதிலுக்கு விரைத்தோடுவார்கள், ஒதுக்கிடங்கள் ஆயத்தப்படுத்தப்படும்.—நதிகளின் வாசல்கள் திறக்கப்படும், அரமனை வெந்துகரையும்.—நிலைபெற்றவன், தந்தாதிமார் மார்பில் அடித்து, புறக்களைப்போலப் புலம்பிக்கொண்டிருக்கையில் சிறைப்பட்டுப்போவான்.—நினிவேபூருவகாலமுதல் நீர்த்தடாகம்போலிருத்தது: ஆயினும் அவர்கள் ஒடுவார்கள். நிலலுக்கள், நிலலுக்களென்றாலும், ஒருவரும் பின்னிட்டுப்பார்க்கிறதில்லை.—வெள்ளியைக்கொண்டையாடுங்கள், பொன்னைக்கொண்டையாடுங்கள்: சம்பத்துக்

(க. அதி. உ.) யாத். உய. இ. யோச. உச. யக. ஏசா. இக. யி. (க) யாத். கச. க. ஏ. யோபு. க. ச. (ச) ஏசா. இய. உ. மத். அ. உச. ஏசா. கக. க. (இ) நியா. இ. இ. உ. பேதுரு. க. ய. (ச) மல். க. உ. வெளி. யக. க. (ஏ) எரே. கக. யக. புல. க. உ. இ. சங். க. ச. உ. தீமோ. உ. யக. (அ) தானி. க. உ. ச. (க) சங். உ. க. (ய) உ. சாமு. உ. க. ச. ஏ. மல். ச. க. (யஉ) ஏசா. அ. அ. (யக) எரே. உ. உ. ய. (யஇ) ஏசா. இ. உ. ஏ. ரோ. ய. ய. இ.—(உ. அதி. க.) எரே. இ. க. யக. யஉ. (உ) ஏசா. ய. யஉ. ஒசி. ய. ச. (க) ஏசா. சக. உ. க. (ஏ) ஏசா. க. அ. யச.

குமுடிவில்லை, விரும்பத்தக்கநானூவிதபொருள் கருமுண்டு.—அவன்வெறுமையும்,ருனியமும், அவாந்தரமுமானான் மனங் கரைந்துபோகின்றது, முழங்கால்கள் தன்னொடுகின்றன, சகலஇடப் புகளிலும் மிருந்தவேதனை யுண்டு, எல்லாமுகக் களுங்கருகிப்போம்.—சில்கங்களின்வாசஸ்தானமெங்கே, இளஞ்சிங்கத்தின் போசனசாலை எங்கே; கிழ்ச்சிங்கமாகியசில்கமும், சில்கக்குட்டிகளும் பயப்படுத்துவாரைக்காணாமல்சஞ்சரித்தல் உதானமெங்கே.—சில்கந்தன் குட்டிகளுக்குவேண்டியபதைப்பீறி, தன்பெண்சில்கங்களுக்குவேண்டியபதைத் தொண்டையிற்பிடித்துக் கொண்டு போட்டு, இரையினாலே தன்குகைகளையும், பிறுண்டவைகளினால் தன்கெபிகளையும் நிரப்பிற்று.—பார், நான்உனக்குவிரோதியானேன், அவன் இரதங்களைப்புகையாயெழும்பளிப்பேன், கட்கம் உன் இளஞ்சில்கங்களைப்படுத்தும்: நான் பூமியினின்று உன்இரையை ஒழிப்பேன், உன் தூதரின்சத்தம் இனிஒருபொழுதுங் கேட்கப்படுவதில்லையென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

க. அதிகாரம்.

நினிவே நாசமடையுமென்றுமுன்னுரைத்தல். ஐயோ, வஞ்சகத்தினாலும், கொடுமையினாலும் நிறைந்ததும், கொள்ளையாடினபொருள் நீங்காததும், இரத்தஞ்சிந்தினதுமான நகரத்துக்குஆபத்துவரும்.—கசையின் இரைச்சலும், உருள்கள் கடகடவென்றோடுஞ் சத்தமும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்களின் குலங்குதலும்,—குதிரைவீரர் ஏறலும், கட்கந்துலங்கலும், ஈட்டிகள் மின்னலும், கொலையுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கேகாணப்படும்; பிணத்துக்குத்தொகையில்லை; அவர்கள் சவங்களிலிடறியிருக்கிறார்கள்.—தன் வேசைக்கிரியைகளினால் இராச்சியங்களையும், தன்மாயாவித்தையினால் குடும்பங்களையும் விற்ற அந்தச் செனந்தரிய மாயாவியாகிய வேசைசெய்த விபசாரக்கிரியைகளின் மிகுதியினிமித்தம்,—நான் உனக்குவிரோதியானேன், உன்வஸ்திரத்தின்ஒரங்களை உன்முகமட்டுந் தூக்கிஎடுத்து, அந்நியருக்கு உன் நிருவாணத்தையும், அந்நிய இராச்சியங்களுக்கு உன் இலச்சையையுந் தெரியப்பண்ணுவேன் பாரென்று, சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—நான் உன்மேல் அரோசியமான ஊத்தைையை எறிந்து, உன்னைத்தாழ்ச்சிப்படுத்தி, நிந்தனைப்பொருளைக்குவேன்.—உன்னைக்காண்பவனெவனோ, அவன் நினிவே பழாய்ப்போயிற்று, அதைக்குறித்துப் புலம்புவார்

யாவர்; நான் ஆற்றுவாரை உனக்கெங்கே தேடுவேனென்றுசொல்லி, உன்னைவிட்டு ஒழிப்போவான்.—நதிகள் மத்தியிலிருந்து சலத்தினால் வளையப்பட்டு, சமுத்திரம் அரணாகவும், கடல் அதின் மதிலாகவயிருக்கும் நேர் ஆமோன்ககரத்திலும், நீ சிரேஷ்டமா.—கடலும், எண்ணிறந்தபலமுள்ள எகிப்தும் அதற்குதவி. பூற்றும், லாபியரும் உனக்குத்தனை.—ஆயினும் அவன் எடுபட்டுச் சிறைப்பட்டிப்போனான்; அவளுடைய குழந்தைகள் சகலவீதிகளின்முகனைகளிலும் மோதிஅடிக்கப்பட்டன: அவளுடைய கணம்பொருந்திய மணுவார்நிமித்தஞ் சீட்டுப்போட்டார்கள், அவளுடைய பெரியமணுவார்யாருஞ் சங்கிலிகளினாலேகட்டப்பட்டார்கள்.—நீயும் வெறியகொண்டு ஒளித்துக்கொள்வாய்: நீ சத்துருவுக்கு அஞ்சிப்புகவிடந்தேடுவாய்.—உன் அண்களெல்லாம் முதல் பழக்கும் பழங்களையுடைய அத்திமரங்களைப்போலிருக்கும்: அவைகள் அலைக்கப்பட்டால் அவைகளின்பழம் புகிப்பவனுடைய வாயில்வீழும்.—பார், உனக்குள்ளிருக்கும்உன்சனங்கள் ஸ்திரிகள்: உன்சேசத்தின் வாசல்கள் உன்சத்துருக்களுக்குமுன் திறக்கப்படும்: அக்கினிஉன்தாழ்ப்பான்களைப்படுத்தும்.—நீ முற்றிக் கையினிமித்தந்தனைநீர்மொண்டு கொள், உன் அண்களைத்திடப்படுத்தி, சேற்றிலேபோய்க் களிமண்ணையிதித்து, சூனையைப்பலப்படுத்து.—அங்கே அக்கினி உன்னைப்படுத்தும்; கட்கம் உன்னைச்சேதித்து, யாலேக்குப் புழுக்களைப்போல் உன்னைப்படுத்தும்: யாலேக்குப் புழுக்களைப்போல் உன் தொகையை அதிகரிக்கப்பண்ணி, வெட்டுக்கினிகளைப்போல் வருத்திக்கும்படிசெய்.—வாணத்தாடச்சத்திரங்களிலும்உன்வர்த்தகரை அதிகமாய்த்தொகைப்படுத்தினாய்:யாலேக்குப்புழுக்கள் பரவிப்பறந்துபோகின்றன.—உன்னிடத்தில் முடிசூட்டப்பட்டவர்கள் வெட்டுக்கினிகளைப்போலவும், உன் சேனாபதிகள் பெரிய வெட்டுக்கினிகளைப்போலவயிருக்கிறார்கள், அவைகள் குளிர்ந்தநாளில் வேலிகளிலே பாளய மிறக்கும், சூரியனுதித்தமாத்திரத்தில் பறந்துபோம், அவைகளிருக்கும்ஸ்தானம் அறியப்படவில்லை.—அஹூரிய இராசாவே, உன்மேய்ப்பார் உய்றங்குவார்கள்: உன் பிரதானிகள்படுத்துக்கொண்டார்கள்: உன்சனங்கள் மலைகளின்மேல் சிதறியிருக்கிறார்கள், கூட்டுவான் ஒருவனுமில்லை.—நீ உன் நொறுங்குதலுக்குப்பரிசுகரிக்கமுடியாது; உன்காயங்க் கடுமையாயிருக்கின்றது: உன்செய்தியைக் கேட்கும்யாவரும் உன்மேல்கைகொட்டுவார்கள்: யாவன்மேல் உன் தீமை நித்தமும் பாயாமற்போயிற்று.

(வ) ஏசா.வக.எ.அ. தானி.இ.க. எரே.கல.க. யோவே.உ.க.—(க. அதி. க.) அபக.உ.வெ. (உ) எரே.சஎ.க. (ச) ஏசா.சஎ.க.வெ. வெளி.யி.அ.உ.க. (இ) ஏசா.சஎ.உ.க. மீகா.க.யக. அபக.உ.யக. (ஊ) மல்.உ.க. எபி.வ.க.க. (எ) வெளி.யி.அ.ய. எரே.வெ.இ. (அ) ஆமோ.க.உ. எரே.சக.உ.இ.உ.க. எசேச.க.ய.யச.—யக. (ய) ஏசா.வக.யக. புல.உ.யக. யோவே.க.க. (யக) எரே.உ.இ.உ.க.உ.எ. (யஉ) வெளி.க.யக. (யக) எரே.இ.ய.க.எ. எரே.இ.க.க.ய. (யஇ) யோவே.க.ச. (யஎ) வெளி.க.எ. (யஅ) யாத்.வெ.யெ. எரே.இ.ய.யி. எசேச.க.க.க. க.இரா.உ.உ.வெ. (யக) மீகா.க.அ. புல.உ.யக. செப.உ.யக.

அபகூகீ.

க. அதிகாரம்.

க. சனங்களின் பாவத்தைக்குறித்தல்: ஓ. அவர்களுக்குத் தண்டனை வருமென்று தெரிவித்தல்: ஐ. அந்தத்தண்டனை துஷ்டசனங்களால் வருமென்றுதெரிவித்தல்.

அபகூகீகென்னுந் தீர்க்கதரிசிக்குத் தெரிவிக்கப்பட்டவாக்கியம்.—யெகோவாவே, நான் ஒலமிடுகிறேன், நீர் எதுவரைக்கும் கோமலிருப்பீர்; உம்மையே நோக்கிக்கொடுமையைக் குறித்து நான் சத்தமிடுகிறேன், எதுவரைக்கும் நீர் இரட்சியாமலிருப்பீர்.—நீர் ஏன் எனக்கு அநியாயத்தைக்காண்பிக்கிறீர், ஏன் எனக்கு உபத்திரவத்தைக்காட்டுகிறீர்; கொள்ளையாடலும், கொடுமையும் எனக்கு முன்பாக இருக்கின்றன: விவாதத்தையும் கலகத்தையும் எழுப்புவாரென்று.—இதின்மீதும் நியாயப்பிரமாணம் மெலிந்து போயிற்று, நியாயத்தீர்ப்புச் செல்லுகிறதில்லை: துன்மார்க்கர் நீதிமாண்களை வளைந்துகொள்ளுகிறார்கள்; ஆதலால் நியாயம்புரட்டப்படுகின்றது.

அந்நிய தேசத்தாருக்குள்ளே சுற்றிப்பாருங்கள், மிகவும்பிரமித்துக்கொள்ளுங்கள்: விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒருகிரியையை உங்கள் நாள்களிலே நடப்பிப்பேன்.—பாருங்கள், தங்களுக்கு ஆதீனமல்லாத வாசஸ்தானங்களைச் சந்தரித்துக்கொள்ளும்படிக்கு, பூமியிலெங்கு ஒருசென்றுவருகிற நிஷ்டரமுந் தீவரமுமான சாதியாராகிய கல்தேயரை நான் எழுப்புவேன்.—அவர்கள் கெடியும் பயங்கரமுள்ளவர்கள்: அவர்களுடைய நியாயத்தீர்ப்பும், அவர்களுடைய மகிமையும் அவர்களாலே ஆகும்.—அவர்களுடைய குதிரைகள் சிவில்களிலும் வேகமும், சாயங்காலத்தில்திரியும் கோணங்களிலுந் தீவரமுமுள்ளவைகள்: அவர்களுடைய குதிரைவீர்ப்பும் இரூப்பார்கள்; அவர்களுடைய குதிரைவீரர், தூரத்திலிருந்துவந்து தின்கிறதற்குத்தீவரிக்குங் கழுக்கைப்போலப்பறந்து வருவார்கள்.—அவர்களைல்லாருங்கொடுமையெய்வருவார்கள்: அவர்களுடைய முகங்கள், சுவற்செய்யுங்கீழ்காற்றைப்போலிருக்கும், துளைப்போலச் சிறைப்பட்டவர்களைக் கூட்டுவார்கள்.—இராசாக்களை நிந்தித்து, பிரபுகளைப்பிரகாசம்பண்ணுவார்கள்: திடமான தருக்கங்களை எல்லாம் நகைப்பார்கள்; மண்ணை மேடுகளாய்க் குவித்து, அவைகளைப்பிடிப்பார்கள்.—அதினால் அவனுடைய மனம் மாற, அவன், தன்பராக்கிரமம் தன் தேவனுடன்

டாயிற்றென்றெண்ணி, கடந்து வந்து குற்றவாளியாவான்.

யெகோவாவே, எந்தேவனே, என்பயெரிசுத்தரே, நீரல்லவோ நித்தியர்; நாங்கள் மரணமடையோம். யெகோவாவே, நீர் அவர்களைத் தண்டனைக்கேற்படுத்தினீர்; கண்மலையே, கண்டனைக்காக அவர்களை நியமித்தீர்.—நீர் தீமை யின்மேல்பார்வை வைக்கக்கூடாத சுத்தக்கண்ணையுடையவராய் இருக்கிறீர்: அநியாயத்தை நோக்கிப்பார்க்கவுமாட்டரே, துரோகமாய் நடக்கிறவர்களை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன; துன்மார்க்கன், தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழங்கும்பொழுது நீர் பேசாமலிருக்கிறதென்ன.—மனுஷரை, சமுத்திரமச்சங்க யெனையும், அதிகாரியல்லாத ஊர்வனவற்றையும் போலாக்குகிறதென்ன.—அவர்களைல்லாரையுந் தூண்டிலினாலே பிடிக்கிறார்கள், அவர்கள் தங்கள் வலையில் அவர்களை அகப்படுத்துகிறார்கள், அவர்களைத் தங்கன்பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறார்கள்: அதினால் சந்தோஷப்பட்டென்களிகூருகிறார்கள்.—அவைகளினால் சம்பூரணமானபயமும், அறுசுவைப்பதார்த்தமும் தங்களுக்குக்கிடைத்துவருகிறபடியால் அவர்கள் தங்களைவலைக்குப்பலியீட்டு, தங்கள் பறிக்குத்துப்பங்காட்டுகிறார்கள்.—இத்தற்காக அவர்கள் தங்களைவலையிழுத்துக் கொட்டிக்கொண்டிருந்து, இரங்காமல் இடைவிடாதபடி சாதியாரைக் கொலைசெய்கிறார்கள்.

உ. அதிகாரம்.

க. வரப்போகிறகாரியங்களைத்தரிசிப்பதற்குவிசுவாசத்தோடே எதிர்பார்ப்பது கடமையெனக்காட்டல்: ஓ. பொருளாசையைக்குறித்தல்: க. லோபத்தைக்குறித்தல்: ஐ. நிஷ்டரத்தைக்குறித்தல்: ஐ. வெறியைக்குறித்தல்: ஐ. தேவபூசையினிமித்தந்தண்டிக்கப்பட்டல்.

நான் என்காவலிலே நிற்பேன், என்கோபுரத்திலே தரிப்பேன், அவர் எனக்குச்சொல்வதினனதென்றும், நான் என்னுடைய நியாயத்தைக்குறித்து இன்னஉத்தரம் தருவேனென்றும் நான் உணரும்படி உற்றுப்பார்ப்பேன்.—அப்பொழுது, எனக்கு உத்தரமாக, யெகோவா, ஒருவன் ஒடும்பொழுதும், வாசிக்கத்தக்கதெளிவாய் இந் தத்தரிசனத்தைப்பலகைகளில் எழுது.—தரிசனம் நியமிக்கப்பட்ட காலத்துக்காக இன்னும்வைத்திருக்கின்றது, ஆனாலும் முடிவிலே தெளிவாய்

(க. அதி. உ.) புல.கூ.அ. (ச) யோபு.உ.க.எ. எரே.ஐ.க. (ஓ) ஏசா.உ.க.ஐ.ச. அப்.யூ.ச.ஐ. (ஈ) உபா.உ.அ.ச.கூ. ஓய. எரே.ஓ.ஐ. ௨.நாளா.கூ.க. (அ) எரே.ஓ.ச. செப்.கூ.க. எரே.ச.யூ.க. (யக) தானி.ஓ.ச. (யஉ) சங்.கூ.ய.உ. புல.ஓ.யூ.க. ௨.இரா.யூ.உ.ஓ. ஏசா.யூ.ஓ.சு.எ. எசேக்.கூ.ய.உ.ஓ. உபா.கூ.ச. (யக) எரே.ஐ.க. (யஓ) எரே.யூ.க. யூ.மோ.ச.உ. (யக) உபா.அ.ய.எ. ஏசா.யூ.யூ.க.—(உ. அதி. க.) ஏசா.உ.க.அ.யூ.க. (உ) ஏசா.அ.க. (க) தானி. யூ.யூ. எபி.யூ.க.எ.

வினங்கும், அதுபொய்சொல்லாது: அதுதாமகித் தாலும் அதற்குக்காத்திரு; அதுநிச்சயமாய்வரும், மிகவுந்தாமகிக்கமாட்டாது.—பார், அகங்காரியுடைய மனம் அவனுக்குள்ளே செவ்வையுள்ளதல்ல: நீதிமாறே தன் விசுவாசத்தினாலே சேவித்திருப்பான்.

௩ அவன் திராட்சரசத்திலே குற்றஞ்செய்து அகங்காரியாகி, தன்வீட்டிலே தரியாமல், பாதா னத்தைப்போலத் தனது ஆசையை விஸ்தாரமாக்கி, மரணத்தைப்போல் ஒருபொழுதுத் திருத்தி பெறாமல், சகல சாதியாரையும் தன்னிடத்தில் கூட்டிச் சனங்கையுஞ் சேர்த்துக்கொள்ளுகிறான்.—ஆதலால் இவர்களுல்லாரும் அவனுக்கு விரோதமாய் ஒரு திருஷ்டாந்தவாக்கையும், நிந்தனையான பழமொழியையும் வசனித்து, ஐயோ, தன்னுடையதல்லாததைச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஆபத்துவரும்; எதுவரைக்கும் அவன் தன்மேல்களிமணசுமையை ஏற்றுவானென்பார்கள்.—உன்னைக்கடிப்பவர்கள் சடிதியாய் எழும் பமாட்டார்களா, உன்னைக் கிலேசப்படுத்துகிறவர்கள் விழித்திருக்கமாட்டார்களா; நீ அல்லவா அவர்களுக்குக்கொள்ளைப்பொருளாவாய்.—நீ அநேகதேசத்துச்சனங்களைக் கொள்ளையிட்டாய்; மனிதருடைய இரத்தத்தினியித்தழும், நாட்டுக்கும், நகரத்துக்கும், அவைகளில்வசிப்பவர்களுக்குமுண்டான கொடுமையினியித்தழுஞ் சனங்களில் மீந்திருப்பவர்களயாவரும் உன்னைக்கொள்ளையிடுவார்கள்.

௪ ஐயோ, ஆபத்துக்குத்தப்பி, தன் கூட்டை உயர்ந்தலானத்தில்வைக்கும்படி தன் குடும்பத்தாருக்காகத் தீமையோடே ஆதாயத்தைச் சம்பாதிக்கிறவனுக்கு ஆபத்துவரும்.—நீ அநேகசனங்களைச் சேதிப்பதிலும், உன் குடும்பத்தாருக்கு இலச்சைவரும்படி ஆலோசனைசெய்து, உன்பிராணனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தாய்.—கல்லு, சவரினின்றி ஒலமிடுகின்றது, உத்திரம், மச்சினின்றி அதற்குச்சாட்சியிடும்.

௫ ஐயோ, இரத்தஞ்சிந்தி, நகரத்தைக்கட்டி, அநியாயத்தோடே நகரியைஸ்தாபித்திருக்கிறவனுக்கு ஆபத்துவரும்.—கேளுங்கள், சனங்கள் அக்கினிக்கு இரையாகப்பிரயாசப்பட்டிடு, சனம் விருதாவாக இளைத்துப்போவது சேலுபதியாகிய பெய்கோவாவினாலாயிற்றல்லவா.—சமுத்திரஞ்சலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல, பூமி பெய்கோவாவின் மகிமையைப்பற்றும் அறிவினாலே நிறைந்திருக்கும்.

௬ ஐயோ, அவர்களுடைய நிருவாணத்தைக்காணும்வண்ணம் பிறனுக்குப் பானம்பண்ணும்படி கொடுத்து, தன்பானபாத்திரத்தை அவன் வாயிலே பிடித்து, அவனை வெறியாக்குகிறவனுக்கு ஆபத்துவரும்.—நீ மகிமையினாலே அல்ல, இலச்சையினாலே நிரப்பப்பட்டாய்: நீயும் பானம்பண்ணி, விருத்தசேதனமில்லாதவனென்று வினங்கும்படிசெய்: பெய்கோவாவின் வலக்கையிலுள்ளபாத்திரம் உன்னிடத்தில்வரும், உன் மகிமையுள்ளவஸ்துக்களின்மேல் இலச்சையுள்ளவாந்திசெய்வாய்.—விபாறேனுக்கு நீ செய்த பெய்கோடுமை உன்னைமூடும், மனுஷருடைய இரத்தஞ்சிந்தினினியித்தழும், நாட்டுக்கும், நகரத்திற்கும், அதில்வசிப்பவர்களயாவருக்குஞ்செய்தகொடுமையினியித்தழும் மிருகங்கன்செய்யுஞ்சங்காரம் உன்னைக்கவல்கப்பண்ணும்.

தொழிற்காரன்செப்பனிமெல்விக்கிரகமும், உண்மையானதேவர்களை உன்பெண்ணைத் தான்தொழிற்படுத்திய விக்கிரகத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும், பொய்ப்போதனை போதிப்பதுமாகிய விக்கிரகமும் என்னலாபந்தரும்.—ஐயோ, மரத்துண்டைப்பார்த்து, விழியென்றும், மகிமையான கல்லைநோக்கி, எழும்பென்றுஞ்சொல்லுகிறவனுக்கு ஆபத்துவரும்; அதுபோதிக்குமா, பாருங்கள், பொன் வெள்ளியினால் அதுமூடப்பட்டது, அதற்குள்ளேசுவாசஞ்சுற்றியில்லையே.—பெய்கோவாவோ தமதுபரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்: பூமியெல்லாம் அவருக்கு முன்மவுண்மாயிருப்பதாகவென்றார்.

௩. அதிகாரம்.

௧. தேவன் பூருவகாலத்திலே தமதுசனங்களுக்குச்செய்த அனுக்கிரகத்தைவருணித்தல்: எ. தீர்க்கதரிசி அவரிடத்தில் விசுவாசம்வைத்தல்.

அபகூக்கென்னுந்தீர்க்கதரிசி ஷிகாயோனில் பாடியவிண்ணப்பம்.—பெய்கோவாவே, உமதுவாக்கை நான்கேட்டு அஞ்சினேன்: பெய்கோவாவே, நீர் வருஷங்களுக்குள் உமது கிரியையை உயிர்ப்பித்தருளும், வருஷங்களுக்குள் அதை விளங்கப்பண்ணுவிருக; கோபித்தாலுந்தயையை நினைந்தருளும்.—தேவன் தேமானின்றுவந்தார், பரிசுத்தமுன்வார் பாரன்மலையினின்றும் வந்தார். சேலா. அவருடைய மகிமைப்பிரகாசம் ஆகாயத்திலேவியாபித்திருந்தது, அவர்துதியினால் பூமிநிறைந்தது.—அவருடைய பிரகாசம் சோதியாயிருந்தது; அவருடைய கையினின்றி கிரணங்கள்சொரிந்தன: அதுவே அவர் பராக்கிரமத்தின்மறைவு.—அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய்சென்றது, அவர்பாதத்தினின்றி அக்கினித்தழல்கள் புறப்பட்டன.—அவரின்று பூமியை அளந்தார்: அவர் உற்றுப்பார்த்துத்தேசத்தாரைக்கரையப்பண்ணினார்; நித்தியமலைகள் சிதற அடிக்கப்பட்டன, என்முள்ளகிரியுமலைகள் தாழ்ந்தன: அவர்பாதைகள் நித்தியமானவைகள்.—

(ச) யோவா.கூ.கூ. ரோ.க.யெ. கலா.கூ.க. எபி.ய.கூ. (௩) நீதி.உ.உ.யெ. (சு) மீகா.உ.ச. (அ) ஏசா.கூ.க. (க) எரே.உ.உ.யெ. எரே.சகூ.யெ. ஓப.ச. (யெ) எரே.உ.உ.யெ. எசே.உ.ச.க. மீகா.கூ.யெ. நா.கூ.க.க. (யக) எரே.கூ.க. (யச) ஏசா.யெ.க. (யெ) ஓசி.எ.கூ. ஆதி.கூ.உ.உ. (யக) எரே.உ.உ.யெ. (யஅ) ஏசா.சச.கூ.யெ. எரே.யெ.அ. யெ. சக.யெ. சங்.யெ.கூ. க.கொரி.யெ.உ. (உய) செப.க.எ. சக.உ.யெ.—(கூ. அதி. உ.) சங்.அ.கூ. (கூ) உபா.கூ.உ. நியா.கூ.ச. (௩) நா.கூ.க.கூ. (சு) நா.கூ.க.கூ. ஆதி.சகூ.உ.க.

எ கூலானின்கடாரங்கள் துக்கத்தில் அமிழ்ந்தக் கண்டேன்: மீதியானின்தேசத்துத் தொங்குதி
 ஞ ரைகள் நடுங்கின.—யெகோவாவே, நீர் உம் முடைய குதிரைகளின்மேலும், இரட்சிப்புக் கேற்ற உமது இரதங்களின்மேலும் ஏறினீர், நீர் நதிகளின்மேல் விசனமாயிருந்தீரா, உமது கோபம் நதிகளின்மேலிருந்ததா, சமுத்திரத்தின்மேல் உமது குரோதம் இருந்ததா.—கோத்திரங்களுக்கு
 கிடப்பட்ட ஆணைகளின்வாக்குப்படி உம்முடைய வில்லு நாணேற்றப்பட்டதாக வெளிப்பட்டது. சேலா. நீர் பூமியின் நதிகளைப்பினர்
 டி தீர்.—மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின: பெருகினசலம் ஒடிப்போயிற்று: ஆழி கோவித்தது, டி
 டி அதின்கைகளை உயர்த்திற்று.—சந்திரசூரியர்தவ் கன்நிலைகளில் தரித்து நின்றார்கள்: உமது அம்புகளின் ஒளியிலும், துலங்கிய உமது ஈட்டியின்பி
 டி உரகாசத்திலுஞ் சென்றார்கள்.—நீர் குரோதத்தோடே பூமியின்வழியாய் நடந்தீர், கோபத்தோடே
 டி தேசத்தாரை மிதித்துவிட்டீர்.—உம்மால் அபிஷேகம் பெற்றவனோடே உமதுசனங்களின் இரட்சிப்பினியித்தம் புறப்பட்டீர்; அடிதொடங்கித்
 டி கழுத்துப்பரியந்தம் வெளிப்படுத்தி, துஷ்டவயிசத்தானுடைய தலைவனைச்சேதித்தீர். சேலா.—அவனுடைய கிராமாதிபதிகள் என்னைச்சி
 டி தற அடிக்கிறதற்குச் சூறைக்காற்றுப்போலப் பு

றப்பட்டார்கள்: தரித்திரிமைறைவிடத்தில்பட்ட
 சிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது, நீர் அவர்களை அவனுடையகோலினால் மோதி அடித்தீர்.—மகாசலங்கள் குவிந்திருக்கையில் நீர் யெ
 டி உம்முடைய குதிரைகளோடே சமுத்திரத்தின் வழியாய் நடந்தீர்.—நான்கேட்டபொழுது என் டி
 குடல் குழம்பிற்று: அந்தச்சத்தத்துக்கு என் உதிகள் நடுங்கத்தொடங்கின: உக்கல் என் எனும்
 டி புகளிலுண்டாயிற்று, எனது நிலையில்தான் நடுங்கினேன், ஆயினும் எங்கனோடெதிர்க்குஞ்சனங்
 டி கள்வரும்பொழுது, அந்த ஆபத்துத்தினத்திலே நான் இளைப்பாறுதலை அடைவேன்.
 டி அத்திரமம்பூவாதிருந்தாலும், திராட்சக்கொடி யெ
 கன் காய்க்காமற்போனாலும், தேவருட்சத்தின் கனி ஒழிந்தாலும், நிலங்கள் தானியத்தை விளை
 டி வியாதிருந்தாலும், தொழுவின்னு ஆட்டுமத்தைசேதிக்கப்பட்டாலும், கொட்டிலிலே மாடு
 டி இல்லாதிருந்தாலும்,—என் யெகோவாவில் யெ
 களிகூருவேன், எனக்கு இரட்சிப்புச்செய்யுத் தேவனில் மகிழுவேன்.—ஆண்டவராகிய டி
 யெகோவா என்பெலம், அவர் என்கால்களை மான் கால்களைப்போலாக்கி, என் உயர்த்தல்
 டி தானங்களில் என்னை உலாவப்பண்ணுவார். சிதினோத்வாத்தியத்தில் பிரதான வாத்தியக்காரனி
 டி மித்தம் ஒப்பிக்கப்பட்ட சங்கீதம்.

(அ) உபா.௩௩.௨௩,௨௪. (க) சங்.எழ.யெடு,யெக. (டி) யாத்.யெக.யெக,யெக. நியா.டு.ச.டு. சங்.கடி.டி. யாத்.யெச.௨௨. யோச.௩.யெக. (யெ) யோச.யெக,யெக,யெக. சங்.யெக.யெச. (யெ) எரே.டுக.௩௩. ஆமோ.க.௩. மீகா.ச.யெக.(யெ)யோ ச.யெச. (யெ) சங்.என.யெக. (யெ) சங்.யெக.கா.௨.௨. எரே.௨௩.௩. (யெ) யோபு.யெக.யெடு. ஏசா.சக.யெச. (யெ) ௨.சாமு.௨௨.௩.௪. உபா.௩௨.யெக.

செப்பனியா.

க. அதிகாரம்.

நானூ பாவங்களினியித்தம் யூதாதேசத்துக்கு வ
ருந்தண்டனை யை முன்னுரைத்தல்.

ஆமோனின் புத்திரனாகிய யோஷியாவென்
னும் யூதாவின் இராசா அரசாண்டகாலத்தில்,
இஸ்கியாவின் புத்திரனாகிய அமரியாவின் புத்திர
ரானூ கிதலியாவின் பெளத்திரனும், கூவியின்
புத்திரனாகிய செப்பனியாவுக்குக்கிடைத்த
உ யெகோவாவின் வாக்கு.-நான்தேசத்தினின்
று சகலவஸ்துக்களையும் வாரிக்கொள்வே
க னென்று யெகோவா சொல்லுகிறார்.-நான் ம
னுஷ்யையும் நிருகங்கனையும் வாரிக்கொள்வேன்;
ஆகாயத்துப்பறவைகளையும், சமுத்திரமச்சங்களை
யும், துன்மார்க்கரோடே இடறுகிறதற்கேதுவா
னவைகளையும் வாரிக்கொண்டு, தேசத்தினின்றும்
மனுஷ்யரைச் சங்காரம்பண்ணுவேனென்று யெ
சு கோவா சொல்லுகிறார்.—நான் யூதாவின்மே
லும் என்கையை நீட்டி, இந்தஸ்தானத்தினின்றும்
பாகாவின் மீந்திருக்கிறவர்களையும், யூசாசாரிக
ளின் நாமத்தையும், மற்ற ஆசாரியர்களையும்,—
இ வீட்டின்நிலாமுற்றங்களின்மேல் ஆகாயத்துநட்
சத்திரங்களுக்குப் பூசைசெய்யவார்களையும், யெ
கோவாவையும் மல்காமையுங்கொண்டு ஆ
க ணையிட்டெண்ணக்குகிறவர்களையும்,—யெகோ
வாவை விட்டிடுப் பராமுகம்பண்ணினவர்களையும்,
யெகோவாவையும் தேடாமலும் அவ
ரைக்குறித்து வினாவாமலும் நேக்கிறவர்களையுஞ்
எ சேதிப்பேன்.—ஆண்டவராகிய யெகோ
வாவின் சமூகத்தில் மவுனமாயிருங்கள்: யெ
கோவாவின் நான் சமீபமாயிற்று: யெகோ
வா ஒருபலியை ஏற்படுத்தினார், அதற்குத்தாம்வ
அ ரவழைத்தவர்களையும் ஆயத்தப்படுத்தினார்.—யெ
கோவா பலியிடும்நாளில் நான் பிரபுகளையும்,
இராசகுமாரரையும், மறுதேசவஸ்திரத்தைத்தரிக்க
கும் சமஸ்தசனங்கனையுந் தண்டிப்பேன்.—வாசற்
படியைக் குறித்துத்தாண்டி, கொடுமையினாலும்
வஞ்சகத்தினாலும் தங்கள் ஆண்டவருடைய வீ
டுகளைநிரப்பும் யாவரையும் அந்நாளில் தண்டிப்ப
உ பேன்.—அந்நாளிலே மச்சவாசலினின்றும் அல
றுஞ்சத்தமும், இரண்டாம் வாசலினின்றும் அ
லறுதலும், சிறுமலைகளினின்றும் பெரியநொறுங்
குதலின் இரைச்சலுமுண்டாகுமென்று யெ
யெகோவா சொல்லுகிறார்.—கீழ்நகரத்தில் வசிப்ப
பவர்களே, அலறுங்கள், வர்த்தகரெல்லாருஞ்சே

திக்கப்பட்டார்கள்; வெள்ளியைச் சமக்கிறவர்க
ளெல்லாருஞ்சேதிக்கப்பட்டார்கள்.—அக்காலத்
உ திலே நான் விளக்குகளைக்கொண்டு யெருஷலே
மைச்சோதித்து, தங்கள்பாவங்களைக்குறித்துநிரு
விசாரமுள்ளவர்களாகி, யெகோவா நன்மை
யாகிலுந் தீமையாகிலுஞ் செய்யமாட்டாரென்
றுதங்கள்சின்தையில் எண்ணியிருக்கிறவர்களைத்
தண்டிப்பேன்.—அவர்களுடையபொருள் கொள்
யெகோவாடப்படும், அவர்களுடையவீடுகள் வெறு
மையாகும்: அவர்கள்வீடுகளைக்கட்டியும், அவை
களில்வசிக்கமாட்டார்கள்; திராட்சத்தோட்டங்
களைநாட்டியும், அவைகளின் இரசத்தைக் குடி
யார்கள்.—யெகோவாவின்மகாநான் அதிபுச
கசமீபமாயிற்று, யெகோவாவின்னதுநாளின்
சத்தம் மிகவும்விரைந்துவரும், அதற்குப்பராக்கி
ரமசாலியும்மனங்கசந்துஅலறுவான்.—அந்தநான் யெ
குரோதத்தின்நான், அது துக்கமுந் கிலேசமுமு
ள்ளநான், பாமுஞ்சேதமுமுள்ளநான், இருளும்
மந்தாரமுமுள்ளநான், மேகங்களும் அகோரஅந்
தகாரமுமுள்ள நான்.—அதுமதில்சூழ்ந்த நகரங்
யெகோவாவுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் வி
ரோதமாக எக்காளத்தொனியும், பயங்கர சத்த
முமுள்ளநான்.—மனுஷர் யெகோவாவுக்கு யெ
விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியினால், அவர்
கள் குருடரைப்போல நடக்கும்படி நான் அ
வர்களைக் கிலேசப்படுத்துவேன்: அவர்களு
டைய இரத்தம் புழுதியைப்போலச் சொரியப்
படும், அவர்களுடைய மாமிசம் எருவைப்போ
லாகும்.—யெகோவாவின் கோபத்தின்நாயி
ளில், அவர்கள் வெள்ளியும், அவர்கள் பொன்
னும் அவர்களைவிடுவிக்கமுடியாது; தேசம்முழு
வதும், சவாலிக்கும் அவருடைய கோபாக்கி
னியினால் பட்சிக்கப்படும்: தேசத்தாராவாரை
யும் துரிதமாய்நிருஸூலப்படுத்துவார்.

உ. அதிகாரம்.

க. பாவத்தினியித்தம்மனஸ்தாபப்படும்படியிதித்
தல்: ச. பெலிஸ்கியருக்குத்தண்டனை வருமெ
னக்காட்டல்: அ. மோவாபியருக்குத் தண்ட
னைவருமென்றுதெரிவித்தல்: உஉ. கூவியருக்
கும் அஜூரியருக்குத் தண்டனை வருமென்று
அறியப்படுத்தல்.
ஒருவரும்விரும்பாதசாதியாரே, நியமம்வெளிப்
க படுமுன்னும், பறக்கிறபதரைப்போலநான்செல்
லுமுன்னும், யெகோவாவின் உக்கிரகோ

(க. அதி. க.) ஒசி.ச.க. எசேக்.எ.யெ. மத்.யெ.ச.ச. (ச) உ.இரா.உ.க.ச.இ. ஒசி.யெ.இ. (இ) உ.இரா.உ.க.யெ. எரே.
யெ.யெ. க.இரா.யெ.உ.உ. உ.இரா.யெ.க.க.ச.ச. ஏசா.ச.அ.க. ஒசி.ச.யெ.இ. யோச.உ.க.க. க.இரா.யெ.க.உ. (க) ஏசா.
க.ச. எரே.உ.யெ.யெ. ஒசி.எ.எ. (எ) அபக.உ.உ.யெ. சக.உ.யெ. ஏசா.யெ.க. ஏசா.க.ச.க. வெளி.யெ.யெ. (அ)
எரே.க.க.க. (ய) உ.நானா.க.க.யெ. (யெ) யாக்க.க. (யெ) எரே.ச.அ.யெ. ஆமோ.க.க. (யெ) உபா.உ.அ.க.யெ.க.
ஆமோ.இ.யெ.க. மீசா.க.யெ. (யெ) யோவே.உ.உ.யெ. (யெ) ஏசா.உ.உ. யோவே.உ.உ.யெ. ஆமோ.இ.யெ. (யெ)
எரே.ச.யெ. (யெ) உபா.உ.அ.உ. ஏசா.இ.க.யெ. எரே.க.உ.உ. (யெ) நீதி.யெ.ச. எசேக்.எ.யெ.—(உ. அதி. க.)
யோபு.உ.க.யெ. சங்க.ச. ஏசா.யெ.யெ. ஒசி.யெ.க. உ.இரா.உ.க.உ.

பம் உங்கள்மேல்வருமுன்னும், யெகோவாவுடைய கோபத்தின்கான் உங்கள்மேல்வருமுன் ௨, ௩ னும், - நீங்கள் கூட்டங்கூடிவாருங்கள். - யெகோவாவின் நியாயங்களுக்கேற்ற நடக்கையும், தேசத்தில் தாழ்த்திநிறையமுள்ளவர்களே; நீங்களெல்லாரும் அவரைத்தேடுங்கள், நீதியைத்தேடுங்கள்; மனத்தாழ்மையைத்தேடுங்கள், யெகோவாவின் கோபத்தின்கானில் நீங்கள் மறைக்கப்படவுங்கூடும்.

௪ காசாவிடப்படும், அஷ்கிலோன் பாழாகும்: மத்தியானகாலத்தில் அஷ்தோத்தைத் தூரத்திலிடுவார்கள், எக்ரோன் நிருமூலமாக்கப்படும். - ஐயோ, சமுத்திரநீரத்தில் வசிக்கிற கிரேத்தியசாதியாரே, உங்களுக்கு ஆபத்துவரும், உங்களுக்குவி ரோதமாய் யெகோவாவின் வாக்குண்டு; பெலிஸ்தியரின் தேசமாகியகானானே, இனிஉன்னில் வசிப்பாரிராதபடிக்கு உன்னை அழிப்பேன். - கடல் ஓரத்திலுள்ள தேசம் மேய்ச்சலுக்கிடமும், மேய்ப்பரின்குடினும், ஆட்டுத்தொழுவங்களுமுள்ளதாகும். - அந்தத்தேசத்தினோம், யூதாயிசத்தாரில் மீந்திருப்பவர்களுக்கு உரித்தாகும்; அவர்கள் அதில்மேய்ப்பார்கள்: சாயங்காலத்திலே அஷ்கிலோனிலுள்ள வீடுகளில் படுத்துக்கொள்வார்கள்: அவர்களுடைய தேவனாகிய யெகோவா அவர்கள்மேல் சிந்தைவைத்து, அவர்களைச்சிறைமீட்டுக்கொள்வார்.

௫ மோவாபுசெய்த அவமானத்தையும், அம்மோன் புத்திரர்என்சனங்களை அவமதித்து, அவர்கள் எல்லைகளைத்தள்ளி, தங்களை உன்னதப்படுத்தின செய்தியையும் நான்கேட்டேன். - ஆதலால் மோவாபுசோதோமைப்போலவும், அம்மோன் புத்திரர் கொமோராமைப்போலவுமாகி, காஞ்சொறிபடரும்இடமும், உப்பளமும், நித்தியப்பாழமாயுயிருக்கும்: என்சனங்களில்மீந்திருப்பவர்கள் அவர்களைக்கொன்றையாடுவார்கள், எனக்குரியசாதியாரில்மீந்திருப்பவர்கள் அவர்களைச்சுதந்தரித்துக்கொள்ளுவார்களென்று என்நித்தியத்துவத்தைக்கொண்டு ஆணையிடுகிறேனென்பதை இஸரவேலின் தேவனுஞ் சேனாபதியுமாகிய யெகோவா சொல்லுகிறார். - அவர்கள் சேனாபதியாகிய யெகோவாவின் சனங்களுக்குவி ரோதமாகத் தங்களை உன்னதப்படுத்தி, அவர்களை நிந்தித்தபடியினால், அவர்களுடைய அகக் காரத்தினியித்தம் இது அவர்களுக்குக்கிடைக்கும். - யெகோவா அவர்களுக்குப் பயங்கரமானவராயிருப்பார்: பூமியிலுள்ள சகல தே

வர்களுயும் மெலிவடையப்பண்ணுவார்; நீவுகளிலுள்ள அந்நியசாதியார் ஒவ்வொருவருக்குத் தங்கள் தங்கள் ஸ்தானங்களில் அவருக்கு ஆராதனை செய்வார்கள்.

கூவுத்தேசத்துச் சனங்களே, நீங்களும், என் உட்கட்கத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள். - அவர் உடவடதேசத்துக்குத் தமதுகையை நீட்டி, அஹூரியவை காசப்படுத்துவார்; நிளிவேயை வனூத்தரத்தைப்போலவெறுமையாக்கி, வறட்சியானஸ்தானமாக்குவார். - மந்தைகளும், நாஞ்சாதியிரு வசகங்களும் அநினமத்தியில் படுத்துக்கொள்ளும்: அதிலுள்ள போதிகைகளின்மேல் காரையும், கோட்டானும் இராத்தற்கும்; பலகணிகளில் சத்தந் தொனிக்கும்; வாசற்படிகளில் சேதத்தற்கும்: ஏரஸ்மரங்களின் மச்சைத்திறந்துவிடுவார். - நான்தான், என்னையன்றி வேறில்லையென்று தன் டுகினுடைய சிந்தையில் எண்ணி, நிருவிசாரமாய்க்களித்திருந்த நகரம் இதுவே: இது எப்படிப்பாழ்பட்டது, சீவசெந்துக்கள் படுக்கும் ஸ்தானமுமாயிற்று; இநின்வழியாய்ச் செல்லும் ஒவ்வொருவனுந் தன் கையை ஆட்டிச்சீறவான்.

௩. அதிகாரம்.

௧. யெருஷலேமைக்கண்டித்தல்: ௫. இஸரவேலின் மீட்சியை அபேட்சித்தல்: ௮. தேவன் செய்யும் ரட்சிப்பைக் குறித்துச் சந்தோஷப்படல்.

ஐயோ, அழுக்கும் அசுசியமுள்ளதாகி, உபத்திரவப்படுத்தும் நகரிக்கு ஆபத்துவரும். - அவன்வாக்குக்குச் செலிக்கொடுக்கவில்லை; உபதேசத்தை உட்கொள்ளவில்லை; அவன் யெகோவாவில் விசுவாசம் வைக்கவில்லை; தன் தேவனைச் சமீபித்து வரவில்லை. - அவன் மத்தியிலுள்ள பிரபுகள் கருச்சிக்கிற சில்கங்கள்; அவன் நியாயதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படும் கோணங்கள்; அவர்கள் விடியற்காலத்துக்குமுள்ள எல்லா எலும்புகளையும் பட்சிப்பார்கள். - அவன் தீர்க்கதரிசிகள் வீணர்கள், வஞ்சகர்: அவருடைய ஆசாரியர்கள் பரிசுத்தஸ்தானத்தை அசுத்தப்படுத்துகிறார்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தைப் புரட்டுகிறார்கள். - நீதிபரராகிய யெகோவா அதின் மத்தியில் இருக்கிறார்; அவர் அநியாயஞ்செய்யார்: காலைதோறும் அவர் தமது நியாயத்தை வெளிப்படுத்துகிறார், அவர் செய்யாதொழியார்; அநியாயக்காரனோ இலச்சையை அறியான். - நான் அந்நியசாதியாரைச் சேதித்தேன்: அவர்களுடைய கோடிக்கற்கள் பாழாயின, அ

(௨) யோவே.உ.யெ. (௩) ஆமோ.௩.க.யெ. யோவே.உ.யெ. யோனா.௩.க. (௪) எரே.ச.எ.ச.௩. ஆமோ.௩.க.௭.௫. ச.க.௩.௩.௭. எரே.௩.௪. (௬) எசேக்.௨.௩.யெ. யோச.யெ.௨. (௭) ஏசா.யெ.௨. (௮) ஏசா.யெ.யெ. மீகா.௪.௭. ஆகா.௧.யெ.யா.௪.௩. ஓர்.௧.௧.௫. எரே.௨.௩.யெ. (௯) எரே.௪.௫.௨.௭. எசேக்.௨.௩.௩.௭. எரே.௪.௧.௧. (௧) ஏசா.யெ. ஆமோ.௨.௧. ஆமோ.௧.யெ. ஆதி.யெ.௨.௩. உபா.௨.௧.௨.௩. ஏசா.யெ.யெ. எரே.௪.௧.௫. (௨) ஏசா.யெ.௧. எரே.௪.௫.௨.௧. (௩) மல்.௧.யெ. யோவா.௪.௨.௧. ஆதி.யெ. (௪) ஏசா.யெ.௧. எரே.௪.௧.௧. எசேக்.௩.யெ. (௫) ஏசா.யெ.௨. எசேக்.௩.௧.௩. நா.௧.௧.௧. (௬) ஏசா.யெ.௨.௧.௨.௨. ஏசா.யெ.யெ. எரே.௨.௨.யெ. (௭) ஏசா.௪.௭.௫. வெளி.யெ.௭. யோபு.௨.௭.௨.௧. புல.௨.யெ. எசேக்.௨.௭.௩.௩. நா.௧.௩.யெ. - (௮) ஆதி.௨. (௯) எரே.௨.௨.௨.௧. (௧௦) எசேக்.௨.௨.௨.௭. மீகா.௩.௧.யெ. அபக.௧.௫. (௧௧) எரே.௨.௩.யெ.௧.௨. புல.௨.யெ. ஒசி.௧.௭. எசேக்.௨.௨.௨.௧. (௧௨) உபா.௧.௨.௪. மீகா.௩.யெ. எரே.௩.௧.

வர்களுடைய வீதிகளில் ஒருவரும் உலாவிவரா தபடி வெறுமையாக்கினேன்: அவர்களுடைய நகரங்களில் மனுஷனாகிலும், குடியாகிலும் இரா தபடிக்கு நாசப்படுத்தினேன்.—உன் வாசஸ்தானஞ் சேகிக்கப்படாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, உபதேசத்தை உட்கொள்ளுவாயே என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தும், அவர்கள் விரைந்து தங்கள் எல்லாக்கிரியைகளையும் கேடாக்கினார்கள்.

ஆகையால் நான் கொள்ளையாட எழுந்திருக்கும்நான்வரைக்கும் என்னைஎதிர்த்தாகிறுங்களென்று யெகோவா சொல்லுகிறார்: அந்நியதேசத்தாரைச்சேர்க்கவும், சகல இராச்சியத்தாரையும் ஏகமாய்க்கூட்டவும், எங்கொபடும் என் உக்கிரமும் அவர்கள்மேல்சொரியவும் நான்தீர்மானம் பண்ணினேன்: பூமியெல்லாம்என் குரோதத்தின்அக்கினியினால் பட்சிக்கப்படும்.—அப்பொழுதுஅவர்களையெகோவாவின்றாமத்தில் பிரார்த்தனைபண்ணுகிறதற்கும், ஒருமனப்பட்டு அவரைச்சேவிக்கிறதற்கும் நான்சனங்களுக்குச் சுத்தபாவஷயைப் போதிப்பேன்.—என்னிடத்தில் பிரார்த்தனைசெய்பவர்களாகிய சிதறாடிக் கப்பட்டவர்களின்குமாரத்தி கூடவின்றி நதிகளுக்கு அக்கரையினின்று என்னுடைய காணிக்கையைக்கொண்டெருவாள்.—நீ எனக்கு விரோதமாய்க் கட்டளைமீறிச்செய்திருந்த உன்சகல கிரியைகளினிமித்தமும் அந்நாளில் இலச்சைஅடையமாட்டாய்: அப்பொழுதுநான் உன்மேன்மையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன்மத்தியினின்று தூரப்படுத்துவேன், நீ இனி என்னுடைய பரிசுத்தமையைக்குறித்து அகங்காரங் கொள்ளமாட்டாய்.—நான் உன்மத்தியிலே தரித்திருந்த திக்கற்றவர்களுமாகிய சனங்களை மீந்திருக்கவிடுவேன், அவர்கள் யெகோவாவின்றாமத்தில் விசுவாசமாயிருப்பார்கள்.—இஸரவேலில் மீந்திருப்பவர்கள் பாவஞ்செய்யார்கள்,

பொய்சொல்லார்கள்; சூதுள்ளநாவு அவர்கள்வாயிலேயில்லை: அவர்கள் புசித்துப்படுத்துக்கொள்வார்கள், அவர்களைப் பயப்படுத்துவார் ஒருவருமில்லை.

சீயோன் குமாரத்தியே, களிகூரு; இஸரவேலியலரே, சத்தமிடுங்கள்; யெரூஷலேமின் குமாரத்தியே, உன் பூரண இருதயத்தோடும் மகிழ்ந்துசந்தோஷப்படு.—யெகோவா உன் தண்டனைகளுடனாக அகற்றினார், அவர் உன் சத்துருவைத் தூரப்படுத்தினார்: இஸரவேலின் இராசாவாகிய யெகோவா உன்மத்தியிலிருக்கிறார்: ஆபத்தைஇனி நீ காணமாட்டாய்.—அந்நாளிலே யெரூஷலேயிசுமைநோக்கி, பயப்படாதேயென்றும், சீயோனை நோக்கி, உன்னைகன் மெலிவடைய விடாதேயென்றுஞ்சொல்லப்படும்.—உன் மத்தியிலிருக்கிய உன் தேவனாகிய யெகோவா பலமுள்ளவர்; அவர் இரட்சிப்பார், அவர் உன்மேல் களிகூர்ந்துசந்தோஷப்படுவார், அவர்உன்மேல்வைக்கும்அன்பினால்பூரித்திருப்பார், அவர்உன்மேல் பாட்டுப்பாடி ஆனந்தங்கொள்ளுவார்.—மகோற்சுவத்தில் போகாமல்துக்கித்து, உன்னுடன்கூடி, உன்அவமானம்என்னும் பாரஞ்சுமந்திருந்தவர்களைஏகமாய்க்கூட்டுவேன்.—பாருங்கள், அக்காலத்தில் உன்னைத்துக்கப்படுத்தினையாவரையுந் தண்டிப்பேன்: ஞானடியானவளை இரட்சிப்பேன், தூரத்திவிடப்பட்டவளைக் கூட்டுவேன்; அவர்கள்வெட்கம்அனுபவித்த சகலதேசங்களிலும்அவர்களைப் புகழ்ச்சியுங் கீர்த்தியுமுள்ளவர்களாய் ஏற்படுத்துவேன்.—அக்காலத்திலே நானுங்களைக் உங்கூட்டிக்கொண்டெருவேன், அக்காலத்தில் உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்: உங்களுக்குப் பிரத்தியட்சமாய்ச் சிறையினின்று நான் உங்களை மீட்டுக்கொள்ளுங்காலத்தில், பூமியிலுள்ள எல்லாச்சனங்கன்மத்தியிலும், கீர்த்திக்கும்புகழ்ச்சிக்கும் உங்களைப் பாத்திரராக்குவேனென்று யெகோவா சொல்லுகிறார்.

(எ) எரே.அ.கூ. ஆதி.கூ.யெ. (அ) சங்.கூ.கூ.ச. நீதி.உய.உஉ. யோவே.கூ.உ. (க) ஏசா.யகூ.யஅ. (ய) சங்.கூ.கூ.க. ஏசா.கூ.யச. மல்.க.யக. அப்.அ.உஎ. (யக) எரே.எ.ச. மீகா.கூ.யக. மத்.கூ.க. (யஉ) ஏசா.யச.கூ. சக.யக.யக. மத்.கூ.க. க.கொரி.க.உஎ.உஅ. யா.கூ.உ.கூ. (யகூ) மீகா.ச.எ. ஏசா.கூ.ய.உ.க. ஏசா.கூ.அ. வெளி.யச.கூ. ஏசேக்.கூ.உஅ. மீகா.ச.ச. (யச) ஏசா.யஉ.கூ. சக.உ.ய. (யகூ) யோவா.க.சக. ஏசேக்.சஅ.ககூ. வெளி.எ.யகூ. (யக) ஏசா.கூ.கூ.ச. எபி.யஉ.யஉ. (யஎ) உபா.கூ.ய. ஏசா.கூ.உ.கூ. எரே.கூ.உ.சக. (யஅ) புல.உ.கூ. (யக) ஏசேக்.கூ.ச. யக. மீகா.ச.கூ.எ. (உய) ஏசா.யக.யஉ. ஏசேக்.உஅ.உகூ. ஆமோ.கூ.யச.

ஆகாய்.

க. அதிகாரம்.

க. தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தாம தித்த சனங்களைக் கண்டித்தல்: எ. ஆலயத்தைக் கட்டும்படி ஏவல்: டெ. தேவன் சகாயஞ்செய் வாறென்று வாக்குத்தத்தஞ்செய்தல்.

தாரியாவெஷ் இராசா அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாமாதம் முதலாந்தினத்தில், ஆகாய தீர்க்கதரிசியைக்கொண்டு, வியல்தியேலின் புத்திரனாகிய சிருப்பப்பெலென்னும் யூதாவின் அதிகாரிக்கும், யோசாபெக்கின் புத்திரனாகிய யோசவாவென்னும் பிரதான ஆசாரியனுக்குள் கிடைத்த யெகோவாவின் வாக்கு, —காலம், யெகோவாவின் வீட்டைக் கட்டுகிறதற்கு உபயோகமான காலம் இன்னம்வரவில்லையென்று இந்தச்சனங்களைக்கொல்லுகிறார்களென்பதைச் சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார். ரென்றது.—ஆகாய் தீர்க்கதரிசியைக்கொண்டு கிடைத்த யெகோவாவின் வாக்கு, —இந்தவீடு பாழாயிருக்குஞ் சமயம், நீங்கள் மச்சப்பரவப்பட்ட உங்கள் வீடுகளில் வாசம்பண்ணுதற்கேற்ற காலமா.—ஆதலால் இப்பொழுது சேரூபதியாகிய யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார்; நீங்கள் உங்களுள்வழிகளைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்.—நீங்கள் மிகுதியாய் விதைத்துஞ்சொற்பஞ் சேர்த்துக்கொண்டீர்கள்; நீங்கள் புசித்துத் திருத்திப்படவில்லை; நீங்கள் குடித்தும் பூரணப்படவில்லை; வஸ்திரந்தரித்தும் ஒருவரும் உஷ்டணங்கொள்ளவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலானபைமுடிப்பில் அதைவைக்கிறுனென்று சொல்லிற்று.

எ சேரூபதியாகிய யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார்; நீங்கள் உங்களுள்வழிகளைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்.—நீங்கள் மலையில் ஏறிப்போய், மரத்தைக்கொண்டெவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; நான் அதின்மேல் பிரியம்வைப்பேன், என்மகிமைவிளங்குமென்று யெகோவா சொல்லுகிறார்.—மிகுதிவருமென்று நீங்கள் எதிர்பார்த்திருக்கச் சொற்பங்கிடைத்தது; நீங்கள் வீட்டில் அதைச் சேர்க்க, நான் அதின்மேல் ஊதினேன். யாதினியித்தம் என்வீடுபாழாயிருக்க, நீங்கள் உங்களுள்வழிகளுக்கு ஒடிப்போயிருக்கிறீர்கள்.—இதினியித்தமல்லவா உங்கள்மேலுள்ளவானத்தின்பளிநின்றவிட்டது, யூமியின்பலன் டெகின்றுவிட்டது.—நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புதுத்திராட்சர

சத்தின்மேலும், எண்ணெயின்மேலும், யூமி னைவிக்குமெல்லாவற்றின்மேலும், மனுஷர்மேலும், ஆடுமாடுகள்மேலும், கைசெய்யும் எல்லாக்கிரியைகளின்மேலும் மழை தாழ்ச்சியாகும்படி நான் கற்பித்தேனென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

அப்பொழுது வியல்தியேலின் புத்திரனாகிய யெசிருப்பப்பெலென்னும் யோசாபெக்கின் புத்திரனும், மகா ஆசாரியனுமாகிய யோசவாவும், சனங்களில் மீந்திருந்த யாவருந் தங்கள் தேவனாகிய யெகோவாவின் வாக்குக்கும், தங்கள் தேவனாகிய யெகோவா தீர்க்கதரிசியை அனுப்பினதுபோல அவனுடைய வாக்குகளுக்குஞ் செவிகொடுத்தார்கள், சனங்கள் யெகோவாவின் சமுதத்தில்பயமடைந்தார்கள்.—அப்பொழுது யெகோவாவின் மகதூதனாகிய ஆகாய், யெகோவா தன்னை அனுப்பி இட்டகட்டளைப்படி சனங்களைநோக்கி, நான் உங்களோடிருக்கிறேனென்று யெகோவா சொல்லுகிறுரென்றான்.—பின்பு யெசிருகோவா, வியல்தியேலின் புத்திரனும் யூதாவின் அதிகாரியுமாகிய சிருப்பப்பெலென்னும் ஆலயையும், யோசாபெக்கின் புத்திரனும் மகா ஆசாரியனுமாகிய யோசவாவின் ஆலயையும், சனங்களில் மீந்திருந்தவர்கள் எல்லாருடைய ஆலயையும் எழுப்ப, —தாரியாவெஷ் இராசா அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாமாதம் இருபத்தினாலாந்தினத்தில், அவர்கள் போய், தங்கள் தேவனுஞ் சேரூபதியுமாகிய யெகோவாவின் ஆலயத்தின் கிரியையைச் செய்யத்தொடங்கினார்கள்.

உ. அதிகாரம்.

க. முந்தின ஆலயத்திலும் பிந்தின ஆலயம் அதியுத் மமென்று சொல்லி அதைக்கட்டும்படி சனங்களை ஏவல்: டெ. பாவத்தினாலே கிரியைத்தெக்கப்படல்: உ. தேவன் சிருப்பப்பெலுக்குவாக்குத்தத்தஞ்செய்தல்.

ஏழாமாதம் இருபத்தோராந்தினத்தில், ஆகாய் தீர்க்கதரிசியினால் கிடைத்த யெகோவாவின் வாக்கு, —நீ, வியல்தியேலின் புத்திரனும், யூதாவின் அதிகாரியுமாகிய சிருப்பப்பெலையும், யோசாபெக்கின் புத்திரனும், மகா ஆசாரியனுமாகிய யோசவாவையும், சனங்களில் மீந்திருப்பவர்களுக்கும் நோக்கி, —இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக்கண்டவர்களில் மீந்திருப்பவர்களுக்குண்டோ, இப்பொழுது அது உங்க

(க. அதி. க.) எஸ்ரு.ச.உ.ச. சக.க.க. க.நாளா.கூ.யெ.யெ.க. எஸ்ரு.கூ.உ. மத்.க.யெ. லூக்.கூ.உ.எ. க.நாளா.கூ.யெ.க. (கூ) எஸ்ரு.கூ.க. (ச) உ.சாமு.எ.உ. சங்.கூ.உ.கூ., (இ) புல.கூ.ச.யெ. (ஈ) உபா.உ.அ.கூ.அ. ஒசி.ச.யெ. மீகா.கூ.யெ.யெ.கூ. சக.அ.யெ. (ய) லேவி.உ.கூ.யெ.க. உபா.உ.அ.உ.கூ. க.இரா.அ.கூ.கூ. (யெ) க.இரா.யெ.க. உ.இரா.அ.க. (யெ) எஸ்ரு.கூ.உ. (யெ) மத்.உ.அ.உ.யெ. ரோ.அ.கூ.க. (யெ) உ.நாளா.கூ.கூ.உ.உ. எஸ்ரு.கூ.க. (யெ) எஸ்ரு.கூ.உ.அ. (உ.அ.தி.கூ) எஸ்ரு.கூ.யெ. சக.ச.யெ.

ளுக்கெ ஶ்ப்படித்தோன்றுகின்றது, அதைப்பார்க்கிழும் உங்கன்பார்வைக்கு மிகவும் அற்பமல்லவா.—ஆனாலும் யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார்; சிருப்பப்பெலே, இப்பொழுது நீ திடனாயிரு; யோசாசெத்க்கின்புத்திரனும், மகா ஆசாரியனுமாகிய யோசவாவே, நீ திடனாயிரு; தேசத்துச் சனங்களே, நீங்கனெல்லாருந் திடங்கொண்டிருந்து வேலையை நடத்துங்களென்று யெகோவா சொல்லுகிறார்: நான் உங்களோடிருக்கிறேனென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டபொழுது, நான் உங்களுடே பண்ணினை உடன்படிக்கையின்வாக்கின்படி, என் ஆவி உங்களுக்குள் இருக்கின்றது: பயப்படாதிருங்கள்.—சேனாபதியாகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; நான் சொற்பகாலத்துக்குள்ளேவானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், உலர்ந்ததரையையும் இன்னும் ஒருதரம் அசையப்பண்ணுவேன்.—நான் சகலதேசத்துச் சனங்களையும் அசையப்பண்ணுவேன், சருவதேசத்தாராலும் விரும்பப்படத்தக்கவர் வருவார்: நான் இந்த ஆலயத்தை மகிமைமையினாலே பரிபூரணப்படுத்துவேனென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—வெள்ளி என்னுடையது, பொன் என்னுடையதென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—பித்தின இந்த ஆலயத்தின் மகிமை முந்தினதுடையதிலும் அதிகமாகுமென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்: இந்தல்தானத்திலே சமாதானத்தை அருளுவேனென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லிற்று.

ய தாரியாவெவ்வு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஒன்பதாமாதம் இருபத்து நாலாந்தினத்தில், ஆகாய் தீர்க்கதரிசியினால் கிடைத்த யெகோவாவின் வாக்கு,—நீ ஆசாரியர்களிடத்தில், நியாயப்பிரமாணத்தைக் குறித்து,—ஒருவன் தன்வஸ்திரத்தின் தொங்கவில் பரிசுத்தமாயிசத்தை வைத்துக்கொண்டுபோகையில், தன்வஸ்திரத்தின்தொங்கல் அப்பத்தையாயினும், சாதத்தையாயினும், திராட்ச ரசத்தையாயினும், என்னெனையாயினும், மற்றெந்த உணவுப்பொருளையாயினும் தொட்டால், பரிசுத்தமாகுமாவென்று சேனாபதியாகிய யெகோவா கேட்கச் சொல்லுகிறாரென்று சொல்லி, ஆசாரியர்கள், ஆகமொட்டாதென்று உத்தரஞ்சொன்னார்கள்.—பின்பு ஆகாய், பிணத்தால் அசசி அடைந்தவன் அவைகளில் ஏதையேனுந் தொட்டால் அது அசசிப்பமொவென்று கேட்க, ஆசாரியர்கள் அசசிப்

பமென்று உத்தரஞ்சொன்னார்கள்.—அப்பொய்சமுது ஆகாய் அப்படியே இந்தச்சனங்களும், இந்தச்சாதியாரும் என் சமுக்கத்திலிருக்கிறார்கள்; இவர்கள் கைசெய்யுங்கிரியைகள் ஒவ்வொன்றும் அப்படியேயிருக்கின்றது; ஆதலால் இவர்கள் செலுத்தினது அசசிப்பட்டிருக்கிறதென்று ஆண்டவர் சொல்லுகிறார்.—யெகோவாவின் ஆயினுலயமுண்டாகும்படி கல்வினமேல் கல்லுவைக்கப்படுவதற்குமுன்னும், பூருவகாலமுதல் இதுவரைக்கும் நடந்ததை இப்பொழுது சிந்தித்துக்கொள்ளும்படி உங்களைவேண்டுகிறேன்.—ஒருவன் இருபது அரிக்கட்டி அளவுள்ள அம்யகபாரத்தினிடத்தில் வந்தபொழுது பத்து இருந்தது: ஒருவன் ஆலையின்தொட்டியில் ஐம்பதுபூரா எடுக்கவர இருபது இருந்தது.—உங்களைகள் என்செய்யும்வேலைகனெல்லாவற்றிலேயுங்கருக்காயினாலும், விஷப்பனியினாலும், கன்மழையினாலும் உங்களை அடித்தேன்; ஆயினும் நீங்கள் என்னிடத்தில் திரும்ப வில்லை.—இதுமுதல் ஆராய்ந்து அசிந்தித்துப்பாருங்கள், ஒன்பதாமாதம் இருபத்துநாலாந்தினமாகிய இந்நாளும் யெகோவாவின் ஆலயத்தின் அத்திபாரம்போடப்பட்டநாளாக்கு முதல் நடந்ததைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்.—விதை, தானியக்களஞ்சியத்தில் யெகோவாக்கப்பட்டதோ; திராட்சக்கொடியும், அத்திமரமும், மாதாளுஞ்செடியும், சீதவிருட்சமும் இன்னுந் கனிகொடுக்கவில்லை: நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேனென்று யெகோவா சொல்லுகிறாரென்று.

பின்னும் இருபத்துநாலாந்தினமாகிய அந்உலநாளில், ஆகாய்க்குக் கிடைத்த யெகோவாவின் வாக்கு,—நீ, யூதாவின் அதிகாரியாகிய சிஉருப்பப்பெலினிடத்தில், நான்வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணுவேன்.—இராச்சியங்கஉளின் சிங்காசனத்தைக் கவிழ்த்துப்போடுவேன், அந்நியதேசத்தாருடைய இராச்சியங்களின் பராக்கிரமத்தை அழிப்பேன்; ரதங்களையும், அவைகளில் ஏறி இருப்பவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறி இருப்பவர்களையாவருந் தங்கள் தங்கள் சகோதரரினக்கத்தினால் விழுவார்களென்று சொல்லச் சொல்லிற்று.—சேனாபதியாகிய யெகோவா உக இவ்வாக்குச்சொல்லுகிறார்; வியலத்தியேலின் புத்திரனும், எந்தாசனாமாகிய சிருப்பப்பெலே, நான் அந்நாளில் உன்னை அங்கிகரித்து, முத்திரைமொதிரமாக ஏற்படுத்துவேனென்று யெகோவா சொல்லுகிறார்: நான் உன்னைத்தொரிந்து கொண்டேனென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

(ச) சக.அ.க. (இ) யாத்த.உக.ச.இ.ச.க. நி.கி.உ.ய. ஏசா.சு.க.ய.க. (ஈ) எபி.யெ.உ.ச. யோவே.க.ய.க. (எ) ஆதி.ச.க. (ய) மல்.க.க. (க) யோவா.க.ய.ச. சல்.இ.அ.க. லூத்.உ.ய.ச. எபே.உ.ய.ச. (யச) லேவீ.யி.க.யி. உபா.க.க.அ. மல்.உ.எ. (யக) எண்.யி.க.ய.க. (யச) தீ.க.யி.க. (யச) சக.அ.யி. (யஎ) உபா.உ.அ.உ.உ. க.இரா.அ.க.எ. ஆமோ.ச.ச.அ.க. யி.ய.க. ஏரே.இ.க. (யஅ) சக.அ.க. (யக) சக.அ.யெ. (உக) எபி.யெ.உ.ச. (உஉ) தாளி.உ.ச.ச. மத்.உ.ச.எ. மீகா.இ.யி. சக.ச.ச. (உக) உன்.அ.க. ஏரே.உ.உ.உ.ச. ஏசா.ச.உ.க.

ச க ரி யா .

க. அதிகாரம்.

க. பாவத்தினியித்தம் மணஸ்தாபப்படும்படி விதித்தல்: எ. குதிரை வீரர்களைப்பற்றிய திருஷ்டாந்தர் தெரிவித்தல்: ஐஉ. யெருஷலேமின்சனங்களை ஆற்றும்படி தேவன் வாக்குத்தத்தஞ்செய்தல்: ஐஅ. நாலுகொம்புகளையுந் தொழிற்காரர்சிலரையுந் தரிசனத்திலேகாணல்.

தாரியாவெஷ் அரசாண்ட இரண்டாம்வருஷம் எட்டாமாதத்தில், இத்தோவின் பெளத்திரனும் பெரிகாயாவின் புத்திரனுமாகிய சகரியாவென்னுந் தீர்க்கதரிசிக்குக்கிடத்த யெகோவாவினவாக்கு, -யெகோவா உங்கன் முன்னோர்கன்மேல் மிகவும்பிரியவீனமாயிருந்தார்.—ஆதலால் நீ அவர்களைநோக்கி, என்னிடந்திரும்புகுகொன்றுசேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்கனிடந்திரும்புவேனென்று சேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—நீங்கள் உங்கன்துன்னெறிகளையும், உங்கன்தூர்க்கிரியைகளையும் விட்டுத்திரும்புகுகொன்றுசேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறாரென்பதைப்பூருவகாலத்திலுள்ள தீர்க்கதரிசிகள் உங்கன் முன்னோரைநோக்கிச் சொல்லியும், அவர்கள் கோமாமலும், எனக்குச்செவிகொடாமலும் போனார்கள், நீங்கள் அவர்களைப்போல் நடவாதிருங்கொன்று யெகோவா சொல்லுகிறார்.—உங்கன் பிதாக்கன் எங்கே, தீர்க்கதரிசிகள் என்றைக்குமிருக்கிறார்களா.—நான் என் தாசராகிய தீர்க்கதரிசிகளுக்குக் கற்பித்த என்வாக்குகளும், என் பிரமாணங்களும் உங்கன் பிதாக்கனிடத்திற்பலிக்கவில்லையா; அவர்கள் திரும்பி, எங்களுடைய நெறிகளுக்குக் கிரியைகளுக்குமேற்கச் சேர்ப்பதியாகிய யெகோவா எங்களுக்குச் செய்யநினைத்தது எப்படியோ, அப்படியே எங்களுக்குச் செய்தாரென்று சொல்லவில்லையாவென்பதைச் சேர்ப்பதியாகிய யெகோவா சொல்லச் சொல்லுகிறாரென்று சொல்லிற்று.

தாரியாவெஷ் ஆளுகைசெய்த இரண்டாம்வருஷம் செபாத்தென்னும் பதினொராமாதம் இருபத்துநாலாந்தினத்தில், யெகோவாவினவாக்கு, இத்தோவின் பெளத்திரனும், பெரிகாயாவின் புத்திரனும், தீர்க்கதரிசியுமாகிய சகரியாவுக்குக்கிடத்தது.—நான் இராத்திரியிலே தாழ்ந்தபூமியிலிருந்த காதல்செடிக்குள் சிவப்புக்குதிரையில் ஏறிநின்ற ஒருருஷனைக்கண்டேன்; அவனுக்குப் பின்னாகச் சிவப்பும், மங்கினநிறமும், வெண்மையுமான குதிரைகளிருந்தன.—அப்பொழுது நான்

என் ஆண்டவனே, இவர்கள் யாவரென்று கேட்க, என்னோடே பேசினதுதன் இவர்கள் இன்னொருன்று உனக்குக் காண்பிப்பென்றான்.—பின்பு காதல்செடிக்குள் நின்றபுருஷன் பூமியில் அங்குமிங்குந்திரியும்படி யெகோவா இவர்களை அனுப்பினாரென்றான்.—அப்பொழுது அவர்கள் காதல்செடிக்குள் நின்ற யெகோவாவினதுதனை நோக்கி, உத்தரமாக, நாங்கள் பூமியில் அங்குமிங்கும் திரிந்தோம், பூமிமுழுவுதம் அமைதலும், இளைப்பாறுதலுமுள்ளதாயிருக்கக் கண்டோமென்றார்கள்.

அப்பொழுது யெகோவாவினதுதன் சேர்ப்பதியாகிய யெகோவாவே, நீர் எழுபது வருஷம்வரைக்கும் யெருஷலேமின்மேலும், யூதநகரங்களின்மேலும் கோபங்கொண்டீர்; ஏதுவரைக்கும் அவைகளின்மேல் தயையெய்யாமல் தாமதிப்பீரென்று சொல்ல, —என்னோடே பேசினதுதனுக்கு உத்தரமாக யெகோவா, உத்தம வாக்குகளையும், சமாதானவாக்குகளையும் அருளிணர்.—பின்பு என்னோடே பேசினதுதன் என்னை நோக்கி, சேர்ப்பதியாகிய யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார்; நான் யெருஷலேமினிமித்தமும், சீயோனினிமித்தமும் மிகவும் வைராக்கியத்தைக்கொண்டிருக்கிறேன்.—நான் சற்றே பிரியவீனமாயிருந்தபொழுது, அவர்கள் துக்கத்தை அதிகரிக்கவகைதேடினபடியினாலே, சகமாய்வாழுகிற அந்த அந்நியதேசத்தார்மேல் மிகவுங்கோபங்கொண்டேன்.—ஆதலால் யெகோவாவா, நான் மிகுந்ததையோடே யெருஷலேமினிமித்தத்தில் திரும்பிவந்தேனென்று சொல்லுகிறார்: என் ஆலயம் அதிலே கட்டப்படும், யெருஷலேமின்மேல் அளவுதூல் பிடிக்கப்படுமென்று சேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறாரென்று நீ சத்தமிட்டுக்கொன்றேன்.—பின்னும் என் நகரங்கள் நன்மையினியிருதியினால் பரம்பிவிடும்; யெகோவா திரும்பவுஞ்சீயோனைத்தேற்றுவார், திரும்பவும் யெருஷலேமைத்தெரிந்துகொள்ளுவாரென்று சேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறாரென்று சத்தமிட்டுக்கொன்றேன்.

பின்பு நான் என்கண்களை ஏறிட்டு, நாலுகொம்புகளைக்கண்டேன்.—அப்பொழுது நான் என்னோடே பேசினதுதனை நோக்கி, இவைகொள்ளவென்று கேட்க, அவன் எனக்குத்தரமாக, இவைகள் யூதாவையும், இஸரவேலையும், யெருஷலேமையுஞ் சிறந்த அடித்த கொம்புகளென்றான்.—

(க. அதி. க.) எஸ்.ரூ.ச.உ.ச. ஆகா.க.க. எஸ்.ரூ.க. மத்.உ.க.க. (க) எரே.உ.க.க. மீகா.எ.ய.க. மல்.க.எ. லூக். ஐ.க.உ.ய. க.ச.அ. (ச) ஏசா.க.க.க. எசேக்.ய.அ.க.ய. ஒசி.ய.ச.க. (ச) ஏசா.க.க.க. புல.க.ய.அ. (அ) யோச.க.க. வெளி.க.ச.ய. (ய) எயி.க.ய.ச. (ய) சசு.நா.க.உ.ய.உ.க. (ய) சசு.நா.உ.ய.க. வெளி.க.ய. எரே.உ.க.ய.உ. தானி.க.உ. (ய) எரே.உ.க.ய. (ய) யோவே.உ.ய.அ. (ய) ஏசா.ச.எ.க. (ய) ஏசா.ய.உ.க. (ய) ஏசா.க.க. ஏசா.ய.ச.க. (ய) எஸ்.ரூ.ச.க.ச.எ.

உய பின்பு யெகோவா எனக்குநாலுதொழிற்கார உகரையுங்காண்பித்தார்.—இவர்கள்எதைச்செய்யும் படிக்குவருகிறார்களென்றுகேட்டேன், அதற்கு அவர், ஒருவனுந் தலைநிராதபடிக்கு அந்தக் கொம்புகள் யூதாவைச்சிதற அடித்தனவே, அவைகளுக்குப் பயமுறுத்தும்படிக்கும், யூதாவின் தேசத்தைச் சிதற அடிக்கத்தக்கதாகக் கொம்பை எடுத்த அந்நிய தேசத்தாருடைய கொம்புகளைத்தள்ளிவிடும்படிக்கும் இவர்கள் வந்திருக்கிறார்களென்றார்.

உ. அதிகாரம்.

க. யெரூஷலேமை அளவுபடுத்தல்: சீயோனைமீட்டுக்கொள்ளல்: டி, அவர்கள் வாழ்வடைவார்களென்று தெரிவித்தல்.

பின்பு நான் என்கண்களை ஏறிட்டு, தன்கையில் அளவுதூலைப் பிடித்துக்கொண்டிருந்த ஒருமனுஷனைக்கண்டேன்.—நீர் எவ்விடத்திற்குப்போகிறீரென்று நான்கேட்க, அவர் யெரூஷலேமின் அகலம் இவ்வளவென்றும், அதின் நீளம் இவ்வளவென்றும் அறியும்படிக்கு அதை அளக்கிறதற்குப்போகிறேனென்றார்.—பின்பு என்னோடே பேசினதுதன் புறப்பட்டபொழுது, வேறொரு தூதன் புறப்பட்டு இவனைச்சந்திக்கும்படிவந்து, —இவனை நோக்கி, நீ துரிதமாய்ப்போய், அந்தவாலிபனிடத்தில், சனங்களும், மிருகங்களும் மிகுந்திருப்பினால், மதிலில்லாத பட்டணங்களைப்போல யெரூஷலேம் வாசஸ்தலமாகும்:—நான் அவனைச்சுற்றி அக்கினி மதிலாயிருப்பேன், அவன்மத்தியிலே மகிமைப்பிரகாசமாவேனென்று யெகோவா சொல்லுகிறார்.

ஆகாயத்துநான்கு காற்றுத்திசைகளிலும் உங்களைச்சிதறப்பண்ணினேனென்று யெகோவா சொல்லுகிறார்: ஓ, ஓ, நீங்கள் வடதேசத்தினின்றும் ஓடிவாருங்களென்று யெகோவா சொல்லுகிறார்.—பாபேல் குமாரத்தியினிடத்தில் வசிக்கிற சீயோனை, உன்னை விடுவீத்துக்கொள்.—மகிமையுண்டாகும்படிக்கு உங்களைக்கொண்டையிட்ட அந்நிய தேசத்தாரிடத்தில் அவர்என்னை அனுப்பினார்: உங்களைத்தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.—பாருங்கள், நான் என்கையை அவர்களுக்குவிரோதமாய் அசைப்பேன், அவர்கள் தங்கள் தங்கள் ஊழியக்காரருக்குக் கொள்ளைப்பொருள்போலவார்கள்: அதினால் சேரூபதியாகிய யெகோவா என்னை அனுப்பினாரென்றறிவீர்களென்பதைச் சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

சீயோன் குமாரத்தியே, நீபாட்டுப்பாடிமகிழ்ச்சியாயிருப்பாய்: பார், நான்வந்து உன்மத்தியில் வாசம்பண்ணுவேனென்று யெகோவா சொல்

லுகிறார்.—அந்நாளில் அநேகசனங்கள் யெகோவாவாலினிடத்தில் சேர்ந்து என்சனங்களாவார்கள்: நான் உன்மத்தியிலே வாசம்பண்ணுவேன், அப்பொழுது சேரூபதியாகிய யெகோவா என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்றறிவாய்.—யெகோவா பரிசுத்தமுள்ள தேசத்திலே யூதாவென்னுந் தமதுபங்கைச்சுந்தரித்து, திரும்பவும் யெரூஷலேமைத் தெரிந்துகொள்வாரென்று சொல்லென்றான்.—சகல மாமிசமே, யெகோவாவின் சமுதத்தில் மவுனமாயிருங்கள்: அவர் தமது பரிசுத்தமுள்ள வாசஸ்தலத்தினின்றும் எழுந்திருக்கிறார்.

கூ. அதிகாரம்.

க. யோசவாவைக்குறித்துக் கண்ட தரிசனத்தினால் சீயோனுக்கு நன்மையுண்டாகுமென்று தெரிவிக்கப்படல்: அ. கிளையென்னுங் கிறிஸ்துவருவாரென்று வாக்குத்தத்தஞ் செய்தல்.

பின்பு அவன் யெகோவாவின் தூதனுக்கு முன்பாக நின்ற மகா ஆசாரியனாகிய யோசவாவையும், அவனுக்குவிரோதஞ்செய்யும்படி அவன்வலப்பக்கத்தில் நின்ற சாத்தானையும் எனக்குக்காண்பித்தான்.—யெகோவா சாத்தானை நோக்கி, சாத்தானே, யெகோவா உன்னைக் கடிந்துகொள்ளக்கடவர்; யெரூஷலேமைத் தெரிந்துகொண்ட யெகோவாவே உன்னைக் கடிந்துகொள்வாராக: இவன் அக்கினியினின்றும் பறிக்கப்பட்ட கொள்ளியல்லவா என்றார்.—அந்தச்சமையத்திலே யோசவா அழுக்குள்வவஸ்திரங்களைத் தரித்துத் தூதனுக்கு முன்பாக நின்றான்.—அவர்தமக்கு முன்பாக நின்றவர்களை நோக்கி, இவன் தரித்திருக்கிற அழுக்குள்வவஸ்திரங்களைக்களைந்துவிடுங்களென்றார். பின்பு அவனை நோக்கி, பார், நான் உன்பாவத்தை உன்னைவிட்டு நீங்கும்படிபண்ணி, உனக்குச்சிறந்தவஸ்திரங்களைத் தரிப்பித்தேனென்றார்.—இவன் தலையிட்டு மெல்செளந்தரியமுள்ள பாகையை வைப்பார்களாகவென்று நான் சொல்ல, அவர்கள் செளந்தரியமுள்ள பாகையை அவன் சிரசின்மேல்வைத்து, அவனுக்குவஸ்திரங்களைத்தரிப்பித்தார்கள். அப்பொழுது யெகோவாவின் தூதன்சமீபத்தில் நின்றான்.—பின்பு யெகோவாவின் தூதன் யோசவாவை நோக்கி, —நீ என்வழிகளிலே நடந்து, என்கட்டளையைக் காத்துக்கொள்வாயானால் என் ஆலயத்திலே நியாயாதிபதியாகி, என் பிரகாரங்களைக் காவல்பண்ணுவாய், என்சமீபத்திலுள்ளவர்களுக்குள் உலவுகிறதற்கு இடம் உனக்குத் தருவேனென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறாரென்று உறுதியாய்ச்சொன்னார்.—

(உக) சங். எடு. ச. இ.—(உ. அதி. க.) எசேக். ச. யு. கூ. (உ) வெளி. யு. க. க. (ச) எரே. கூ. உ. எ. எசேக். கூ. யு. யு. க. (இ) ஏசா. உ. க. ஏசா. கூ. யு. யு. க. வெளி. உ. க. உ. க. (ச) ஏசா. ச. அ. உ. யு. எரே. க. யு. ச. உ. பா. உ. அ. ச. ச. எசேக். யு. எ. உ. க. (எ) வெளி. யு. ச. (அ) உ. பா. கூ. உ. யு. உ. தெச. க. க. (க) ஏசா. யு. க. யு. இ. (ய) ஏசா. யு. உ. க. உ. பா. யு. ச. லேவி. உ. க. யு. எசேக். கூ. எ. உ. யு. யோவா. க. யு. ச. உ. கொரி. கூ. யு. ச. (யு) ஏசா. உ. உ. கூ. யாத். யு. உ. ச. கூ. எசேக். கூ. கூ. கூ. (யு) உ. பா. கூ. உ. க. (யு) அ. ப. கூ. உ. உ. யு. செ. ப. க. எ. ஏசா. இ. எ. யு. இ. உ. பா. உ. க. யு. இ. ஏசா. கூ. யு. இ.—(கூ. அதி. க.) ஆகா. க. க. சங். கூ. கூ. வெளி. யு. உ. யு. (உ) யூதா. கூ. ரோ. அ. கூ. கூ. ஆமோ. ச. யு. க. ரோ. யு. க. இ. யூதா. உ. க. (கூ) ஏசா. ச. ச. ச. (ச) ஏசா. கூ. யு. லூக். யு. இ. உ. உ. லேவி. யு. கூ. அ. (இ) யாத். உ. க. கூ. (எ) லேவி. அ. கூ. இ. க. இரா. உ. க. எசேக். ச. ச. யு. ச. உ. பா. யு. எ. க. மல். உ. எ.

அ மகா ஆசாரியனாகிய யோசவாவே, நீயும், உன்ச மீபத்திலிருக்கிற உன் தோழராகிய அடையாளம் பொருந்தியமனுஷருங் கேட்பீர்களாக: பாருங்கன், நான் கினை என்னும் எந்தாசனைவரப்பண்ணுவேன்.—பாருங்கன், யோசவாவின் சமூகத்தில் நான்வைத்தகல்லாகிய அந்த ஒருகல்லின்மேல் ஏழுக்கண்களுண்டு: பாருங்கன், நான் அதிலுள்ளமுத்திரையைத் தொழிற்படுத்துவேன், ஒருநாளில் அந்தத்தேசத்தின் பாவத்தை நீக்குவேனென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—அந்நாளிலே நீங்கள் திராட்சக்கொடியின்மீடும், அந்திமரத்தின்மீடும் உங்களுக்கள் அயலாரை வரவழைப்பீர்களென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

ச. அதிகாரம்.

க. பொன்னினால் செய்யப்பட்ட செடிவிளக்கின் திருவ்டாந்தத்தினால் சிருபப்பெல் நிறைவேற்றுவ கிரியையைக்குறித்தல்: டக. இரண்டுசீதவிருட்சங்களைக்காட்டல்.

பின்பு என்னோடேபேசினதாதன் திரும்பிவந்து, நித்திரைபண்ணுகிறவனை ஏழுப்புவதுபோல என்னை ஏழுப்பி, என்னை நோக்கி, நீ ஏதைக்காண்

உ கிறுபென்று சொல்லி, —நான், உற்றுப்பார்த்து, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட ஒரு செடிவிளக்கைக் கண்டேன், அதின் உச்சியில் அதற்குக் கண்ணியையும், அதின்மேலுள்ள ஏழு அகல்களையும், அதின் உச்சியிலுள்ள ஏழு அகல்களுக்கும் போகிற ஏழு குழாய்களையும், —அதற்கருகிலே கண்ணிக்கு வலதுபுறத்தில் ஒரு சீதவிருட்சமும், அதற்கு இடது புறத்தில் ஒரு சீதவிருட்சமும் இரண்டு சீதவிருட்சங்களையும்

ச கண்டேனென்றேன்.—மேலும் நான் என்னோடேபேசின தாதனை நோக்கி, என் ஆண்டவனே, இவைகளை என்னவென்று கேட்டேன்.—அதற்கு என்னோடேபேசினதாதன் உத்தரமாய், இவைகள் இன்னவைகளை என்று உனக்குத் தெரியாதாவென்று சொல்ல, நான், என் ஆண்டவனே, எனக்குத் தெரியாதென்றேன்.—அப்பொழுது அவன் எனக்கு உத்தரமாய், சிருபப்பெலிடத்தில் யெகோவா இவ்வாக்குச் சொல்லுகிறார்; பலத்தினாலாகிலும், பராக்கிரமத்தினாலாகிலும்ல்ல, என்னுடைய ஆவியிலே சித்தியாகுமென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—பெருமாளேயே, நீ எம்மாதிரும், சிருபப்பெலுக்கு முன்பாகச் சமூபியாவாய்: அவன் பிரதானகல்லை நிலைப்படுத்தும்பொழுது, அதற்குக் கிருபை, கிருபையென்று ஆரவாரப்பண்ணுவாராகனென்றான்.—பின்னும் யெகோவாவின்

வாக்கு என்னிடத்தில், —சிருபப்பெலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அந்திபாரம்போட்டன; அவனுடைய கைகளே இதை முடித்துமிருக்கும்; அதினால் சேரூபதியாகிய யெகோவா என்னை உங்களிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.—அற்பகாரியங்களின் காளை அவமதித்தவன் யாவன்; பூமி எங்குஞ்சுற்றிப்பார்க்கிறவைகளாகிய யெகோவாவின் ஏழுக்கண்களும், சிருபப்பெலின் கையிலிருக்கிறவெள்ளியத்துக்கைக்கண்டு சந்தோஷப்படுகின்றனவென்று சொல்லிற்று.

பின்பு நான் அவனை நோக்கி, செடிவிளக்குக்கு வலதுபுறத்திலும், அதற்கு இடதுபுறத்திலுள்ள சீதவிருட்சங்களின் இரண்டின்களை என்னவென்று கேட்டேன்.—அதற்கு டக அவன், இவையின்னவையென்று உனக்குத் தெரியாதாவென்று சொல்ல, என் ஆண்டவனே, எனக்குத் தெரியாதென்றேன்.—அப்பொழுது அவன், இவ்விருவருஞ் சருவலோகத்திற்கும் அதிபதியின் சமூகத்தில் நிற்கும் அபிஷேகம்பெற்றவர்களே என்றான்.

ரு. அதிகாரம்.

க. பறக்கிற பத்திரத்தின் திருவ்டாந்தத்தினால் திருடரும் பொய்யாணை இடுகிறவர்களுமாகிய இவர்களுக்கு வருஞ்சாபந் தெரிவிக்கப்படல்: இ. ஏபாலிலுள்ள எஸ்திரியினால் இலரவேலருக்கு வருந்தண்டினையை விளக்கக்காட்டல்.

நான் என்கண்களைத் திரும்பவும் ஏறிட்டு, பறக்கிற புத்தகச்சருளைக் கண்டேன்.—அப்பொழுது அவன் என்னை நோக்கி, நீ காண்கிறதென்னவென்று சொல்ல, நான் இருபதுமுழ நீளமும், பத்துமுழ அகலமுமுள்ள பறக்கிற புத்தகச்சருளைக் கண்டேனென்றேன்.—அப்பொழுது அவன் என்னை

நோக்கி, இது தேசத்தின்மேலெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்: திருடர்யாவரும் இந்தப்புறத்திலுள்ள தின்பபடி சேதிக்கப்படுவார்கள்; ஆணையிடுகிற யாவரும் அந்தப்புறத்திலுள்ள தின்பபடியே சேதிக்கப்படுவார்கள்.—அது திருடனுடைய வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய் ஆணையிடுகிறவனுடைய வீட்டிலும் பிரவேசித்து, அவனவன் வீட்டின்மத்தியில் தங்கி, மரங்களோடு கல்லுகளோடும் அதை நிரூபலமாக்கும்படி அதைப்புறப்படுத்துவேனென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறாரென்றான்.

பின்பு என்னோடேபேசின தாதன் வெளி

(அ) சங்.எக.எ. ஏசா.அ.யி.அ. எசேக்.யெ.யெ. ஏசா.ச.உ.க. எசேக்.கூச.உ.கூ.உ.ச. ஏசா.ச.உ. எரே.உ.கூ.இ. லூக். க.எ.அ. (க) சங்.ாயி.அ.உ.உ. ஏசா.உ.அ.யி.க. வெளி.இ.க. எரே.கூ.கூ.ச. மீகா.எ.யி.யி.க. (ய) க.இரா.ச.உ.இ. ஏசா.கூ.யி.எ. மீகா.ச.ச.—(ச. அதி. க.) தானி.அ.யி.அ. (உ) யாத்.உ.இ.கூ.க. வெளி.க.யெ. யாத்.உ.இ.கூ.எ. வெளி.ச.இ. (கூ) வெளி.யெ.ச. (கூ) ஒசி.க.எ. (எ) எரே.இ.க.உ.இ. மத்.உ.க.உ.க. சங்.ாயி.அ.உ.உ. எஸ்.ரூ.கூ.யெ.யெ.கூ. (கூ) எஸ்.ரூ.கூ.யெ. எஸ்.ரூ.கூ.யெ. ஏசா.ச.அ.யி.க. (ய) ஆகா.உ.கூ. உ.நாளா.யெ.கூ. நீதி.யெ.கூ. (யிச) வெளி.யெ.ச. லூக்.க.யெ.கூ.—(இ. அதி. க.) எசேக்.உ.கூ. (கூ) மல்.ச.சு. (ச) லேவி.யெ.கூ.யெ. மல்.கூ.இ. லேவி.யெ.ச.இ.

யேவந்து, எண்ணெனோக்கி, இப்பொழுது நீ உன் கண்களை ஏறிட்டு, தோன்றி வருவதைப்பாரென் றுசொல்ல, —நான் அது என்னவென்று கேட் டேன்; அதற்கு அவன் தோன்றிவருகிற அது ஒரு ஏபாவென்றான். மேலும் இது தேசத்தாருக்கெல் லாந் திருஷ்டாந்தமென்றான்.—பின்பு ஒருகித் தேர்நிறையான ஈயம் தூக்கப்பட்டது: ஏபாவின் மத்தியில் ஒருஸ்திரியிருந்தாள்.—பின்பு அவன் இதுபோலவம் என்று சொல்லி, அதை ஏபாவின் நடுவிலேதள்ளி, ஈயக்கட்டியை அதின்வாயிலே வைத்தான்.—அப்பொழுது நான் என் கண்களை ஏறிட்டு, நாரைப்பட்டியின் சிறகுகளைப்போல இரண்டுஸ்திரிகளெவளிய்ப்பட்டு, அவர்கள் சிறகுகளிலுள்ள காற்றினால் அந்த ஏபாவைப்பூயிக்கும் வானத்துக்கும் மத்தியவழியாய்த் தூக்கிக்கொண் டுபோகக் கண்டேன்.—அப்பொழுது என்னோ டேபேசின தூதனைநோக்கி, இவர்கள் அந்த ஏபா வை எங்கே கொண்டுபோகிறார்களென்று கேட் டேன்.—அந்தகவன் ஷினியார்தேசத்தில் அதற்கு ஒரு வீட்டைக்கட்டும்படிக்கு அதைக் கொண் டுபோகிறார்கள்: அங்கே அது ஸ்தாபிக்கப் பட்டு, தன்பாதத்தில் நிலப்படுமென்றான்.

சு. அதிகாரம்.

க. நான்கு ரதங்களின் தரிசனத்தைக்காணல்: சு. சிலருக்குக் குட்டப்பட்ட முடிகளினால் கிளை யென்னுங் கிறிஸ்துவின் ஆலயமும் ஆளுகையு மாகிய இவைகளின் தரிசனங் காணப்பட்டல். பின்பு நான் என் கண்களை ஏறிட்டுப்பார்த்து, பித் தளமலைகளாகிய இரண்டுமலைகளின் மத்தியிலே புறப்படுகிற நாலு இரதங்களைக்கண்டேன்.— உ முதலாம் இரதத்தில் சிவப்புக்குதிரைகளும், இ ரண்டாம் இரதத்தில் கறுப்புக்குதிரைகளும்,— கூ மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நா லாம் இரதத்தில் பலவருணக்குதிரைகளும் பூட்டி யிருந்தன.—அப்பொழுது நான் என்னோடேபே சின தூதனைநோக்கி, என் ஆண்டவனே, இவை களென்னவென்று கேட்டேன்.—அந்தத் தூதன் எனக்கு உத்தரமாய், சருவலோகத்திற்கும் அதி பதியின் சமுதத்தினின்று புறப்படுகிற வானத் தின் நாலு ஆலிகளையென்றான்.—ஒன்றில் பூட் டப்பட்டிருக்கிற கறுப்புக்குதிரைகள் வடதேசத் துக்குப்புறப்பட்டுப்போயின; வெண்மையான வைகள் அவைகளின் பின்னாகப் புறப்பட்டுப் போயின; பலவருணமுள்ளவைகள் தென்தே சத்துக்குப் புறப்பட்டுப் போயின.—சிவப்புக் குதிரைகள் புறப்பட்டுப் பூயியைச்சுற்றித்திரியும் படிவேண்டின பின்பு, அவன் அவைகளிடத்தில், நீங்கள் போய்ப் பூயியைச்சுற்றித்திரியுக்களென் றுசொல்ல, அவைகள் பூயியில் எங்குந் திரியத்தொ டுக்கின.—அப்பொழுது அவன் என்னைக்கூப்

பிட்டு, என்னோடேபேசின, பார், வடதேசத்துக் குப் புறப்பட்டுப்போனவைகள் வடதேசத்தில் என் ஆலியைச் சார்ந்தபடுத்தினவென்றான்.

பின்பு யெ கோவாவின் வாக்கு என்னி டத்தில்,—சிறைப்பட்டிருந்த மனுஷராகிய எல் தாயும், தோபியாவும், யெதாயாவும் பாபேலிலிருந்து செப்பனியாவின் புத்திரனாகிய யோஷி யாவின் வீட்டிலேவருவார்கள்.—அந்நாளிலே நீ அங்கேபோய், வெள்ளியையும், பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, அவைகளை யோசாதெக்கின்புத்திரனும், மகா ஆசாரியனுமாகிய யோசுவாவின் சிரசிலே குட்டி,—அவனை உநோக்கி, பார், கிளை யென்னும் நாமமுள்ள புருஷன் தமது சுயஸ்தானத்திலே முளைத்தெழும்பி, யெ கோவாவின் ஆலயத்தைக்கட்டுவார்.— அவரே யெ கோவாவின் ஆலயத்தைக்கட்டு வார்; அவரே மகிமையைத்தாங்கிக்கொண்டு, த மது சிக்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; அவர் தமது சிக்காசனத்தின்மேல் ஆ சாரியத்தொழிலையும் நடப்பிப்பார்: இவ்விரண் டெக்குள்ளுஞ்சமாதானத்தின் அபிப்பிராயஞ் சித் திபெறும்.—கிரீடங்கள் யெ கோவாவின் ஆல யத்தில் ஏலெழுக்காகவும், தோபியாவிலுக்காகவும், யெதாயாவிலுக்காகவும், செப்பனியாவின் புத்திர னாகிய ஐனுக்காகவும் ஞாபகக்குறியாய்வைக்கப் படும்.—தூரத்திலுள்ளவர்கள் வந்து யெ கோவா யின் ஆலயத்தைக்கட்டுவார்கள், அப்பொழுது சேரூபதியாகிய யெ கோவா உங்களிடத்தில் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள். நீங்கள் மனப்பூருவமாய் உங்கள் தேவனாகிய யெ கோவாவின் வாக்குக்கு அமைந்து நடந்தீர்களாயாகில் இது சித்தியாகுமென்று சேரூபதியாகிய யெ கோவா சொல்லுகிறாரென்பதைச் சொல்லச் சொல்லிற்று.

எ. அதிகாரம்.

க. உபவாசத்தைக்குறித்து வினாவல்: அ. பாவமே சிறைக்குக்காரணமென்று கூறல்.

தோரியாவெஷ் இராசா ஆளுகைசெய்த நாலாம் வருஷம் செஷ்லேயென்னும் ஒன்பதாமாதம் நாலாந் தினத்தில்,—யெ கோவாவின் சமுதத்தில் பிரார்த்தனைபண்ணுகிறதற்கும், நான் இத் தனைவருஷம்வரையில் செய்ததுபோல ஐந்தாம் மாதத்தில் தனித்து அழுதுகொள்ளவேண்டுமாவென்று சேரூபதியாகிய யெ கோவாவின் ஆலயத்திலிருந்த ஆசாரியர்களிடத்திலும், தீர்க்கதரிசிகளிடத்திலுங் கேட்கிறதற்கும்,—தேவனுடைய ஆலயத்துக்கு, ஷரேத்தரையும், ரேகேம் மேலேக்கையும், அவனுடைய மனுஷரையும் அவர்கள் அனுப்பினபொழுது, யெ கோ

(க) எரே.உக.இ.உ.ஆ. ஆதி.ய.ய.—(சு. அதி. உ.) வெளி.சு.ச.இ. (க) வெளி.சு.உ. (இ) சங்.ா.ச.ச. எ.பி. க.எ.ய.ச. க.இரா.உ.உ.ய.க. தானி.எ.ய. லூக்.க.ய.க. (சு) எரே.க.ய.ச. (எ) ஆதி.ய.க.ய.எ. (அ) நியா.அ.க. பிர.ய.ச. (ய) யாத்.உ.அ.க.ச. லேவி.அ.க. (ய) லூக்.க.எ.ய. யோவா.க.ச.இ. மத்.ய.ச.ய.அ. எபே.உ.உ.ய.உ.க.உ.உ. எ.பி.க.க. (ய) ஏசா.உ.உ.உ.ச. சங்.ா.ய.ச. எ.பி.க.க. (ய) யாத்.ய.உ.ய.ச. மாற்.ய.ச.க. (ய) ஏசா.இ.எ.ய.க. எபே.உ.உ.ய.க. ய.க.—(எ. அதி. உ.) க.சா.மு.ய.க.ய.உ. உபா.ய.எ.க.ய.ய.க. மல்.உ.எ. எரே.இ.உ.ய.உ.

வா வின் வாக்குச் சகரியாவுக்குக் கிடைத்தது. அப்பொழுதே சேரூபதியாகிய யெகோவா வின் வாக்கு என்னிடத்தில்,—நீ தேசத்துச் சனங்கள் சமஸ்தரையும், ஆசாரியர்களையும் நோக்கி, நீங்கள் இந்த எழுபது வருஷம் வரையில் ஐந்தாம் மாதத்திலும், ஏழாம் மாதத்திலும் உபவாசஞ்செய்து புலம்பினபொழுது எனக்கே யென்று உபவாசஞ்செய்தீர்களா.—நீங்கள் போசனபானம் பண்ணி வருகிறபொழுது உங்களுக்கென்றல்லவோ போசனபானம் பண்ணினீர்கள்.—முன்னே யெருஷலேமும், அதைச் சுற்றியிருந்த அதிபந்தனங்களும், தெற்குநாடும், சமபூமியும் வாசஸ்தலங்களாகிச் சுகவாழ்வடைந்தபொழுது, யெகோவா பூருவகாலத்திலுள்ளதீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியவாக்குகள் இவைகளல்லவாவென்று சொல்லச் சொல்லிற்று.

பின்பு சகரியாவுக்குக் கிடைத்த யெகோவாவின் வாக்கு,—நீங்கள் உண்மையான நியாயத்தீர்ப்புச் செய்யுங்கள், ஒருவருக்கொருவர்தயையையும், இரக்கதையுஞ் செய்யுங்கள்.—விதவைக்கும், அநாதபிள்ளைக்கும், பரதேசிக்கும், தரித்திரனுக்கும் அநியாயஞ்செய்யாதிருங்கள்; உங்களில் ஒருவனுள் தன் சகோதரனுக்கு விரோதமாகத் தீமையைச் சிந்திக்கலாகாதென்று சேரூபதியாகிய யெகோவா சொன்னார்.—ஆதலும் அவர்கள் செவிகொடாமல் மறுத்து, தோனாவிலக்கி, கேளாதபடிக்குத் தங்கள் செயல்களை அடைத்து,—சேரூபதியாகிய யெகோவா தமது ஆவியினாலே முந்தின தீர்க்கதரிசிகள் மூலமாய்ச் சொல்லி அனுப்பின நியாயப்பிரமாணத்தையும் வாக்குகளையும் கேளாதபடிக்கு, தங்கள் தங்கள் இருதயத்தை வச்சிரம்போலக் கடினப்படுத்தினார்கள்: ஆதலால் சேரூபதியாகிய யெகோவா மிகவும் கோபங்கொண்டார்.—ஆதலால் நான் கூப்பிட்டபொழுது அவர்கள் கேளாமலிருந்ததுபோல, அவர்கள் கூப்பிட்டபொழுது நானுங்கேளாமலிருந்தேனென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—அவர்களுக்குத் தெரியாத அந்நியதேசத்துச் சமஸ்த சனங்களுக்குள்ளும் அவர்களைச் சூறைக்காற்றினால் சிதற அடித்தேன். அதினால் அவர்கள் தேசத்தில் ஒருவரும் போக்குவரவு செய்யாமலிருக்கப் பாழாய்ப்போயிற்று: அவர்கள் இன்பம்பொருந்தியதேசத்தை அவாந்தரமாகிவிட்டார்கள் என்று சொல்லிற்று.

அ. அதிகாரம்.

க. யெருஷலேம் திரும்பவும் கட்டப்படல்; க.

தேவனுடைய ஆலயம் கட்டப்பட்டதினியித்தஞ் சனங்கள் சந்தோஷப்படல்: யெசையத்தருங்கடமைகளைத் தெரிவித்தல்: யெ. வாழ்வு வருமென்று வாக்குத்தத்தஞ்செய்தல்.

பின்பு சேரூபதியாகிய யெகோவாவின் வாக்கு என்னிடத்தில்,—நான் சீயோனுக்கா கமிருந்தவைராக்கியங்கொண்டேன், அவர்களுக்காக மிகவும் உக்கிரமான வைராக்கியங்கொண்டேனென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—மேலும் நான் சீயோனிடத்தில் திரும்பி, யெருஷலேமில் மத்தியில் வாசம்பண்ணுவேன்: அப்பொழுது யெருஷலேம் சத்தியநகரமென்றும், சேரூபதியாகிய யெகோவாவின் மலை பரிசுத்தமலையென்றும் பெயர்பெறுமென்று யெகோவா சொல்லுகிறார்.—திரும்பவும் யெருஷலேமில் வீதிகளிலே முதிர்ந்தவயுகினியித்தந் தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற விருத்தரும், விருத்தைகளும் வசிப்பார்கள்.—நகரத்தின்தெருக்களிலேவினையாடுகிற ஆண்பிள்ளைகளும், பெண்பிள்ளைகளும் அதின் தெருக்களில் நிறைந்திருக்குமென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—சேரூபதியாகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; இந்நாங்களில் அது சனங்களில் மீந்திருக்கிறவர்களின்பார்வைக்கு ஆச்சரியமுள்ளதாயிருந்தாலும், எனது பார்வைக்கும் ஆச்சரியமுள்ளதாயிருக்குமாவென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—பாருங்கள், கிழக்குத்தேசத்திலும், சூரியன் அஸ்தமிக்குந் திசையின் தேசத்திலும் நின்று என்சனங்களை விடுவிப்பேன்.—நான் அவர்களைக்கொண்டுவர, அவர்கள் யெருஷலேம் மத்தியில் வாசம்பண்ணுவார்கள்: அவர்கள் என்சனங்களாவார்கள், சத்தியத்திலும் நீதியிலும் நான் அவர்களுக்குத் தேவனாவேனென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

தேவாலயம் கட்டப்படும் பொருட்டுச் சேரூபதியாகிய யெகோவாவின் வீட்டின் அத்திபாரம் போடப்பட்ட நாளிலிருந்த தீர்க்கதரிசிகள் இந்நாங்களில் சொல்லிய இந்தவாக்குகளைக் கேட்டிருக்கிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவன.—இந்நாங்களுக்கு முன்னே மனுஷருடைய பணிவிடையினால் பலனுமில்லை, மிருகத்தின் வேலையினால் பலனுமில்லை; போக்குவரவு செய்யவனுக்கு உபத்திரவத்தினியித்தஞ் சமாதானமுமில்லை: சகல மனுஷரும் ஒருவருக்கொருவர் விரோதிக்கச்செய்தேனென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

(டு) ஏசா.டுஅ.டு. எரே.சக.க. ரோ.யச.சு. (எ) எரே.யெ.உச. (க) ஏசா.டுஅ.சு.எ. எரே.எ.உக. மீகா.சு.அ. மத்.உக.உக. (ய) யாத்.உஉ.உக.உஉ. உபா.உச.யெ. ஏசா.க.யெ. எரே.டு.உஅ. சங்.கக.ச. மீகா.உ.க. அதி.அ.யெ. (யக) நிதி.க.உக. எரே.எ.உச. ஒசி.ச.யச. அப.எ.டு.எ. (யஉ) எசேக்.யக.யக. நிதி.க.உக.க.ய. உ.நாளா.கக.யக. தானி.க.யக. (யக) நீதி.க.உச.—உஅ. ஏசா.க.யெ. எரே.யக.யக. மீகா.க.ச. (யச) உபா.ச.உஎ. எசேக்.கக.யக. உபா.உஅ.கக. லேவீ.உச.உஉ.தானி.அ.க.—(அ) அதி. உ.) நாகு.க.உ. (க) ஏசா.க.உக.உச. ஏசா.உ.உ.க. எரே.கக.உக. (ச) க.சாமு.உ.கக. ஏசா.சு.டு.உய்.உஉ. புல.உ.உய். (சு) ஆதி.யஅ.யச. ஹக்.க.க. ரோ.ச.உச. (எ) ஏசா.யக.யக.யெ. எசேக்.கக.உக. ஆமோ.க.யச.யெ. மல்.க.யக. (அ) எரே.கய.உஉ. எரே.ச.உ. (க) ஆகா.உ.ச.யஅ. எஸ்ரூ.டு.க.உ. (ய) ஆகா.க.சு.க.ய. உ.நாளா.யெ.டு.

யக ரூர்.—இப்பொழுதோ, பூருவகாலத்திலிருந்து வரகளுக்கு இருந்ததுபோல, மீந்திருப்பவர்களுக்கு நானிருக்கமாட்டேனென்று சேரூபயெதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—விதை விளைவுதரும்; திராட்சக்கொடி தன் கனியைத்தரும்; பூமி தன்பலனைத்தரும், வானந் தன்பனியைச் சொரியும்; மீந்திருக்கிற இந்தச்சனங்கள் இவைகளைல்லாவற்றையுஞ் சுதந்தரிக்கப்பண்ணுவேன்.—பூதாவமிசத்தாரே, இலரவேலின் வமிசத்தாரே, நீங்கள் அந்நியருக்குள் சாபமாயிருந்ததுபோல ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதிருங்கள்: உங்கள் கைகள் திடப்படக்கடவனவென்று சேரூபயெதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—சேரூபயெதியாகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; உங்கள் முன்னோர்கள் என்னைக்கோ பப்படுத்தினபொழுது நான் உங்களைத்தண்டிக்கவினைத்து இரங்காமலிருந்ததுபோல,—இந்நாட்களில் யெருஷலேமுக்கும், யூதாவமிசத்தாருக்கும் நன்மைசெய்யத் திரும்பவும் நினைத்திருக்கிறேன்: நீங்கள் பயப்படாதிருங்கென்று சேரூபயெதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

யக ஒருவரோடொருவர் சத்தியத்தைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்திற்குஞ்சமாதானத்திற்கும் ஏற்க நியாயத்திப்பைச் செய்யுங்கள்; இவைகளை நீங்கள் செய்யவேண்டியவை யென்கள்.—உங்களில் ஒருவனுந் தன் சிந்தையில் பிறனுக்குவிரோதமாய்த் தீமையைச் சிந்திக்கலாகாது; பொய்யாணையின்மேல் பிரியம் வைக்கலாகாது: இவைகளைல்லாவற்றையும் நான் வெறுக்கிறேனென்று யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லிற்று.

யக மேலும் சேரூபயெதியாகிய யெகோவா யுகவின் வாக்கு என்னிடத்தில்,—நாலாமாதத்தின் உபவாசமும், ஐந்தாமாதத்தின் உபவாசமும், ஏழாமாதத்தின் உபவாசமும், பத்தாமாதத்தின் உபவாசமும் யூதாவமிசத்தாருக்குச் சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையுந் தரத்தக்க ஆனந்தமுள்ள உற்சவங்களாகும்; ஆதலால் நீங்கள் சத்தியத்தின்மேலும், சமாதானத்தின்மேலும் பிரியம் வைப்பீர்களாகவென்று சேரூபயெதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—சனங்களும், அநேக நகரத்தாரும் வருவார்கள்.—ஒரு நகரத்தார் மற்றொரு நகரத்திற்கென்று, நாம யெகோவாவின் சமூகத்தில் விண்ணப்பஞ் செய்கிறதற்கும், சேரூபயெதியாகிய யெகோவாவைத்தேடுகிறதற்கும் விரைந்துபோவோம்வாருங்கள்: நாஉஉனும் போகிறேனென்று சொல்லுவார்கள்.—அ

நேகசனங்களும், பலமுள்ளசாகியாரும் சேரூபயெதியாகிய யெகோவாவைத் தேடுகிறதற்கும், யெகோவாவின் சமூகத்தில்விண்ணப்பஞ்செய்வதற்கும் யெருஷலேமிலே வருவார்களென்று சேரூபயெதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—அந்நாள்களில் நாளுபாஷைக்காரராக உகிய அந்நியதேசத்தாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடையவஸ்திரத்தொங்கலைப்பிடித்து, தேவன் உங்களைடே இருக்கிறாரென்று கேள்விப்பட்டோம்: ஆதலால் உங்களைடே போவோமென்று சொல்லி, அவனைப்பற்றிக்கொள்வார்களென்று சேரூபயெதியாகிய யெகோவா சொல்லுகிறாரென்று சொல்லிற்று.

க. அதிகாரம்.

க. சபையாரை இரட்சித்தல்: க. கிறிஸ்துவருவாரென்று எதிர்பார்த்துமகிழும்படி எவல்: யெ. செயமும் ரட்சிப்பும் உண்டாகுமென்று கூறல்.

அதிராக்க தேசத்தின்மேல் யெகோவா சொல்லிய தீர்க்கதரிசனவாக்கியம், தமஸ்கு அதற்கு இளைப்பாறும்ஸ்தானமாகும்: இலரவேலின் சமஸ்தகோத்திரத்தாரைப்போல் மனுஷருடைய கண்கள் யெகோவாவை நோக்கிப் பார்க்கும் பொழுது,—அமர்த்தம், தீறுவும், மிருந்தான முள்ள சீதோனும் அதற்கு எல்லையாகும்.—தீறு, தனக்காக அரணைக்கட்டி, துளைப்போல் வெளியெய்யும், வீதிகளின்சேற்றைப்போலப் பசும் பொண்ணையுங்கூட்டிவைத்தது,—பார், ஆண்டவர் அதைத்தள்ளிவிட்டு, சமுத்திரத்திலுள்ள அதின்பலத்தை முறிப்பார்; அது அக்கினிக்கு இரையாகும்.—அஷ்கிலோனும், காசாவும், எக்ரோனும் அதைக்கண்டு தங்கநம்பிக்கை தங்களை வெட்கப்படுத்தினபடியால் பயந்து மிரந்ததிகிலடையும்; காசாவில் இராசாஅழிந்துபோவான், அஷ்கிலோன் வாசஸ்தலம் அற்றுப்போம்.—அஷ்கிலோனில் அந்நியர் வாசம்பண்ணுவார்கள், பெலிஸ்தியருடைய கருவத்தை அவர் கண்டு.—அவனுடைய இரத்தத்தை அவன் வாயினின்றும், அவனுடைய அரோசியமானபொருள்களை அவனுடைய பற்களின் மத்தியினின்றும் நீக்கிவிடுவேன்: மீந்திருப்பவளே நமது தேவனுடைய பட்சத்திலிருப்பான், யூதாவினுள்ள அதிபதியைப்போலிருப்பான், எக்ரோன் எபூசியனைப்போலிருப்பான்.—புறப்படும்பொழுதும், திரும்பிவரும்பொழுதுஞ்சேனையினிமித்தம் நான் என் ஆலயத்தைச்சூழப்பாளயம் இறங்குவேன்: உபத்திரவஞ்செய்ய்பவெனுவனையும் அவர்கள்வழியாய்இனி ஒருபொழுதும்போகவிடேன்: நான் இப்பொழுது கண்ணோட்டமாயிருக்கிறேன்.

(யெ) ஒசி.உ.உக.உஉ. யோவே.உ.உஉ. ஆகா.உ.யக. (யக) எரே.சஉ.யஅ. ஆதி.யஉ.உ. ருத்த.ச.யக.யஉ. ஏசா.யக.உ.ச.உ.உ. செப்.க.உ.ய. ஆகா.உ.யக. (யச) எரே.கக.உ.அ. உ.நாளா.கக.யக. (யச) எபே.ச.உ.உ. (யஎ) நீதி.க.உ.க. (யக) எரே.இஉ.ச.ச.எ.யஉ.யக. உ.இரா.உ.உ.உ. எரே.சக.க.உ. எஸ்த.அ.யஎ. ஏசா.க.உ.ய. (உக) ஏசா.உ.க. மீகா.ச.க.உ. (உஉ) ஏசா.ச.யக. (உக) ஏசா.க.ச. ஏசா.ச.க. க.கொரி.யச.உ.உ.—(க. அதி. க.) எரே.உக.கக. ஆமோ.க.க. உ.நாளா.உ.ய.யஉ. சங்.ாச.இ.ய. (உ) எரே.சக.உ.க. ஏசா.உ.க. ஆமோ.க.க. க.இரா.யஎ.க. எசேக்.உ.அ.உ.க. ஒப.உ.ய. எசேக்.உ.அ.க. (க) யோபு.உ.எ.யக. (ச) ஏசா.உ.க.க. எசேக்.உ.க.யஎ. (இ) எரே.சஎ.க.உ. செப்.உ.ச. (ச) ஆமோ.க.அ. (அ) சங்.கச.எ. ஏசா.ச.ய.யஅ. எசேக்.உ.அ.உ.ச. யாத்.க.எ.

க. சீயோன்குமாரத்தியே, மிகவுங்களிகூரு; யெருஷலேமின்குமாரத்தியே, ஆனந்தமுழக்கமிடெபார், உன்இராசா நீதியுன்னவர், இரட்சகர்த்தாவும், தாழ்ந்தசிர்தையுன்னவரும், கழுதைக்குட்டியாகிய கழுதையின்மேல் ஏறியிருப்பவருமாய் உன்னிடத்திற்குவருகிறார்.-எப்ராயீமினின்று இரத்ததையும், யெருஷலேமினின்று குதிரையை யுஞ் சேதித்துவிடுவேன், யுத்தத்தின்வில்லும் நீக்கப்படும்; அவர் அந்நியதேசத்தாருக்குச் சமாதானத்தைப்பேசுவார்; அவருடைய ஆளுகை ஒருசமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், கத்திடொடங்கிப் பூமியின் கடை எல்லாவரைக்கும் செல்லும்.-நான் உன் உடம்படிக்கையின் இரத்தத்தினிமித்தஞ் சலமில்லாத குழியினின்று உன் சிறைப்பட்டோரை விடுவேன்.

உ. விடுவேன் எதிர்பார்க்கிற சிறைப்பட்டோரே, நீங்கள் திடமான அரணுக்குத்திரும்புங்கள்: இன்றைக்கே உனக்கு இருமடங்கு தருவேனென்று தெரிவித்திருக்கிறேன்.-நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்ராயீமினால் வில்லாநிரப்புவேன், சீயோனே, உன் புத்திரரைக்கிரேக்கத்தேசத்தின் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக் கிரமசாலியின் கட்டைக்கைப்போலாக் குவேன்.-அவர்கள்மேல் யெகோவா காணப்படுவார், அவருடைய அம்பு மின்னைப்போலப் புறப்படும்: ஆண்டவராகிய யெகோவா எக்காளத்தை உதி, தெற்குத்திசையின் குறைக்கு காற்று களோடே செல்லுவார்.-சேனாபதியாகிய யெகோவா அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் பட்டித்துக் கவண்கற்களைக் கீழ்ப்படுத்திக் கொள்வார்கள்; அவர்கள் பானம் பண்ணி, திராட்சரசத்தினாலானது போல ஆரவாரம் பண்ணி, பான பாத்திரங்களைப்போலவும், வேதிகைகளின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.-

க. அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய யெகோவா ஆட்டுக்கூட்டத்தைப்போன்ற தம்முடைய சனங்களாகிய அவர்களை இரட்சிப்பார்: அவருடைய தேசத்தில்கொடியாய் ஏற்றப்பட்ட கிரீடக்கல்லுகளாவார்கள்.-அவருடைய நன்மை எவ்வளவு பெரிது, அவருடைய செளந்தரியம் எவ்வளவு பெரிது, தானியம் வாலிபரையும், புதுத்திராட்சரசம் கண்ணியரையும் பூரிக்கச் செய்யும்.

ஓ. அதிகாரம்.

க. வக்கிரகங்களைத் தேடாமல் யெகோவாவைத் தேடுவது உசிதமென்று காட்டல்: பாவத்தினிமித்தம் மந்தைதண்டிக்கப்பட்டபின் புசொஸ்தமாக்கப்படல்.

பின்மாரிகாலத்தில் வேண்டிய மழையை யெகோவாவிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; யெகோவா மின்னல்களையுண்டாக்கி, வயல் வெளியில் யாவருக்கும் பயிருண்டாகும்படி பெருமழையைக் கொடுப்பார்.-வக்கிரகங்கள் அபத்தமானவைகளைச் சொல்லின, மாயாவிக்கன்பொய்த்தரிசனங்களைக்கண்டு, பொய்யான சொப்பனங்களை விவரித்து, வீணாகத்தேற்றப்பார்த்தார்கள்: ஆதலால் சனங்கள் மந்தையைப்போலத்திரிந்து, மேய்ப்பனில்லாத தினிமித்தம் கலங்குகிறார்கள்.-மேய்ப்பருக்கு விரோதமாக எங்கோபம் மூண்டது, கடாக்களை நான் தண்டித்தேன்: மேலுஞ் சேனாபதியாகிய யெகோவா தமது மந்தையாகிய யூதாவை சத்தைவிசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையைப்போலாக்கினார்.-அவனிடத்தினின்று கோடிக்கல்லும், அவனிடத்தினின்று முழையும், அவனிடத்தினின்று யுத்தவில்லும்வரும், அவனிடத்தினின்று ஒவ்வொரு அதிகாரியுந்தோன்றி வருவான்.

யெகோவா அவர்களோடிருப்பதினால் அவர்கள் யுத்தம் பண்ணி, பராக் கிரமவீரராய் யுத்தத்திலே விதிகளின் சேற்றைப்போலச் சத்துருக்களை மிதிப்பார்கள்: குதிரைகளின் மேலேறியிருக்கிறவர்களை வெட்கப்படுத்துவார்கள்.-நான் அவர்களுக்குத் தயை செய்தபடியினாலே யூதாவை சத்தாரைப்பெலப்படுத்தி, யோசேப்பின்வமிசத்தாரை இரட்சித்து அவர்களை நிலைப்படுத்துவேன்; யெகோவாவாகிய நான் அவர்களுடைய தேவனாகியால் அவர்கள் என்னல்தன்னப்பாதவர்கள் போலிருப்பார்: அவர்களுக்குச் செவியைச் சாய்ப்பேன்.-எப்ராயீம் பராக் கிரமசாலிகளைப்போலிருப்பார்கள், திராட்சரசத்தினால் களி உண்டாவது போல அவர்களுடைய இருதயம் களிகூரும்: அவர்களுடைய புத்திரர் அதைக் கண்டுசந்தோஷப்படுவார்கள்; அவர்களுடைய இருதயம் யெகோவாவிடத்தில் களிகூரும்.-நான் அவர்களை மீட்டபடியினால் அவர்களுக்குப் பயில்காட்டி அழைத்து, அவர்களைச் சேர்த்துக்கொள்வேன்: அவர்கள் பெருகி இருந்தது போலப்பெருகி இருப்பார்கள்.-நான் அவர்களைச் சனங்களுக்குள் இறைத்தபின்பு, அவர்கள் தூரதேசங்களிலிருந்து என்னைநினைத்து, தங்கள் சந்ததியாரோடே இரட்சிக்கப்பட்டதிரும்பி வருவார்கள்.-எகிப்து தேசத்தினின்றும் அவர்களைத் திரும்பி வருப்பண்ணுவேன், அஹிரியவினின்றும் அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைக் கிவியாத் தேசத்துக்கும், விபாலே

(க) ஏசா.கஉ.யக. மத்.உக.கு. யோவா.உஉ.யெ. ஏரே.உக.கு. லூக்.யக.கஅ. யோவா.க.சக. (உ) ஒசி.க.எ. மீகா.கு.ய. ஆகா.உ.உ.உ. எபே.உ.யச.யெ. சங்.எ.உ.அ. (யக) யாத்.உச.அ. எபி.ய.உக. ஏசா.சஉ.எ. (யஉ) ஏசா.சக.க. ஏசா.சக.எ. (யச) ஏசா.உக.க. (யெ) லேவி.ச.யஅ.உ.உ. உபா.யஉ.உ.எ. (யக) ஏசா.கஉ.க. மல்.க.யெ. ஏசா.யக.யஉ. (யஎ) யோவே.க.யஅ. ஆமோ.க.யச.- (ய) அதி. க. ஏரே.யச.உஉ. உபா.யக.யச. யோபு.உக.உக. யோவே.உ.உக. ஏரே.ய.யக. (உ) ஏரே.ய.யச. அபக.உ.யஅ. நியா.யஎ.கு. யோபு.யக.யச. எசேக்.கச.கு. (க) எசேக்.கச.யஎ. லூக்.க.கஅ. உன்.க.க. (ச) எண்.உச.யஎ. க.சாமு.யச.கஅ. ஏசா.யக.யக. ஏசா.உஉ.உக. (க) ஏரே.க.யஅ. எசேக்.கஎ.உக. ஒசி.க.எ. (அ) ஏசா.கு.உக. ஏசா.சக.யக. எசேக்.கச.கஎ. (க) ஒசி.உ.உக. உபா.க.யக. (ய) ஏசா.யக.யக.யக. ஒசி.யக.யக. ஏசா.சக.உய.

னுக்கும் வரப்பண்ணுவேன்; அவர்களுக்கு இயக டம் இல்லாமற்போம்.-அவன் துக்கமென்னுஞ் சமுத்திரத்தைக் கடந்தபின்பு சமுத்திரத்தின்தி ராகளை அடிப்பான், அப்பொழுது நதியின் ஆ முமான சலமுழுவதும் வற்றிப்போம்: அஹீரிய வின் கருவம் தாழ்த்தப்படும், எகிப்தின் செங் யெகோல்நீங்கிப்போம்.-நான் அவர்களை யெகோ வாவினால் பெலப்படுத்துவேன்; அவர்கள் அவருடையநாமத்தில் உலாவிக்கொள்வார்களென்ற யெகோவா சொல்லுகிறார்.

யக. அதிகாரம்.

க.யெருஷலேம்நாசமடையுமென்றுமுன்னுரைத்தல்: ச. தெரிந்துகொள்ளப்பட்டவரிடமிருந்து புப்பெற, மற்றவர்கள்நாசமடைதல்: ய. கோலை முறிப்பதினாலுத்தேயர் முறிக்கப்படுவார்களென்றுகாட்டல்: யெ. புத்தியில்லாதமேயப்பரின்கிரியைகளையும் பலனையுந் தெரிவித்தல்.

லிபானோனே, அக்கினி உன் ஏரஸ்மரங்களைப்படுத்தும்படிக்கு உன்வாசல்களைத் திறந்துவிடு.—தேவதாருவிருட்சங்களே, ஏரஸ்மரங்கள்விழுந்தன, சிறந்தவைகள் நாசமாயின; ஆதலால் அவற்றுங்கள்: பாஷானிலுள்ள அல்லோனவிருட்சங்களே, அரணுள்ளசோலை கீழே தள்ளப்பட்டதினால் அவற்றுங்கள்.

மேயப்பரின மகிமை நாசமாக்கப்பட்டபடியால் அவர்கள் அவறுகிறசத்தங்கேட்கின்றது: யோர்தானின் பெருமை அழிந்துபோயிற்று; அதினால் இளஞ்சிங்கங்கள் கருச்சிக்குஞ்சத்தங்கேட்கின்றது.—என் தேவனாகிய யெகோவா இவ்வாக்குச்சொல்லுகிறார்; கொலையுண்கிற ஆடுகளை மேயப்பண்ணி,—அவைகளை உடையவர்கள் அவைகளைக் கொன்று, தங்களுக்குக் குற்றமில்லையென்றெண்ணுகிறார்கள்: அவைகளை விற்கிறவர்கள் நான் செல்வன்; யெகோவாவுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக வெள்கிறார்கள்: அவைகளை மேய்க்கிறவர்களில் ஒருவனாகிலும் அவைகளிடமேல் இரக்கம்வைக்கிறதில்லை.—கேளுங்கள், நான் இனி இந்தத்தேசத்தார்மேல் இரக்கம்வையாமல், மனுஷர்யாவரையும் அவனவன் அயலான்கையிலும், அவனவன் இராசாவின்கையிலும் ஒப்பிப்பேன்: இவர்கள் இந்தத்தேசத்தைச் சேகிப்பார்கள், இவர்களைகையினின்று அவர்களை விடுவிக்கமாட்டேனென்று யெகோவா சொல்லுகிறார்.—ஆட்டுக்கூட்டத்தில் சிறுமைப்பட்டவைகளினியித்தம் நான் கொலையுண்கிற ஆடுகளை மேயப்பண்ணினேன். அதற்கு இரண்டுகொல்களை எடுத்துக்கொண்டு ஒன்றுக்கு அனுக்கிரகமென்றும், ஒன்றுக்குப்பந்தனமென்றும் பெயரிட்டு ஆடுகளைமேய்த்து,—ஒரோமத்தில் மூன்றுமேய்ப்பரைச் சேதித்தேன்; என்மனம் அவர்களைவெறுத்ததுபோல் அவர்க

ளுடையமனம் என்னைவெறுத்தது.—அப்பொழுது நான் இனி உங்களை மேய்க்கமாட்டேன்: சாகிறதுசாகட்டும்; அதமாகிறதுஅதமாகட்டும்; மீநிறுப்பவைகளில் ஒன்றினுடைய மாமிசத்தை ஒன்றுதின்னக்கடவதென்றுசொல்லி,

அனுக்கிரகம்என்னப்பட்ட என்கோலை எடுத்த அந்தச்சனங்களெல்லாரோடும் நான்பண்ணியிருந்தஎன்னுடன்படிக்கையை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு அதைமுறித்தேன்.—அந்நாளில் அது அற்றுப்போயிற்று: அதினால் மந்தையில்என்னப்பற்றிக்கொண்ட சிறுமைப்பட்டவைகள் இது யெகோவாவின் வாக்கேயென்று அறிந்துகொண்டன.—பின்பு நான் அவர்களைநோக்கி, உங்கள் பார்வைக்கு நலமாய்த்தோன்றினால் எனக்குவேண்டியகூலியைத்தாருங்கள்; இல்லாவிட்டால்இருக்கட்டமென்றேன். அப்பொழுது எனக்குக்கூலியாகமுப்பதுவெள்ளிக் காசை நிறுத்தார்கள்.—பின்பு யெகோவா என்னைநோக்கி, அதைக்குயவனிடத்தில் எறிந்துவிடு. இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட சிறந்தவிலையென்றுசொல்ல, நான் அந்தமுப்பதுவெள்ளிக் காசை எடுத்து, அவைகளைக் குயவனிடத்தில் யெகோவாவின் ஆயத்தில்எறிந்துவிட்டேன்.—பின்பு நான் யூதாவுக்கும், இஸரவேயுக்கும்முண்டான சகோதரசம்பந்தத்தைஅற்றுப்போகப்பண்ணும்படிக்குப் பந்தனம் என்னப்பட்ட என்னுடைய இரண்டாங்கோலையும் இரண்டாகத்துணித்தேன்.

பின்பு யெகோவா என்னைநோக்கி, நீ அவியெடுவேகமுள்ள மேய்ப்பனுடைய ஆயுதங்களைஇன்னும்வைத்துக்கொள்.—பார், தேசத்தில் ஒருமேய்ப்பணைத்தோற்றுவிப்பேன், அவன்அதமாகிறவைகளைவிசாரியாமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைச் சொஸ்தப்படுத்தாமலும், நின்னுவிட்டதை ஆதரியாமலும், புஷ்டியானவைகளின் மாமிசத்தைப்பிசித்தும் அவைகளுடைய குளம்புகளைப்பிளந்தும்வருவான்.—ஐயோ, ஆட்டுக்கூட்டத்தைக் கைவிடுகிற வீணையாகிய மேய்ப்பனுக்கு ஆபத்துவரும்; கட்கம்அவனுடைய புயத்தின்மேலும், அவனுடையவலதுகண்ணின்மேலும் வரும்தம்: அவனுடையபுயம் முழுவதுஞ்சும்பும், அவனுடைய வலதுகண்தீர இருண்டுபோமென்றார்.

யெ. அதிகாரம்.

க. யெருஷலேம் நடுங்கச்செய்யும்பாத்திரமாதல்: கூ.பாரமான்கல்லாதல்: க. யூதோயசெய்க்கொள்ளல்: க. யெருஷலேம் மனஸ்தாபப்படல்.

இஸரவேலைக்குறித்து யெகோவா சொல்லிய தீர்க்கதரிசனவாக்கியம்; வானங்களைவிரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் சிருஷ்டித்திருக்கிற யெ

(யக) ஏசா.யக.யெ.யக. ஏசா.யச.உ. ஏசேச.க.ய.யக. (யெ) மீகா.ச.இ.—(யக.அதி.உ.) ஏசா.கூ.யக. (இ) ஏரே.உ.க. உபா.உ.க.யக. ஒசி.யெ.அ. (எ)செப.க.யெ. மத்.யக.இ. (அ) ஒசி.இ.எ. (க) ஏரே.யெ.உ. (யக) செப.கூ.யெ. (யெ) மத்.உ.ச.யெ. (யக) மத்.உ.எ.க.ய. (யெ) ஏசேச.கூ.உ.கூ.ச. (யெ) ஏரே.உ.க.க. ஏசேச.கூ.ச.உ. யோவா.ய.யெ.யக.—(யெ. அதி. க.) ஏசா.ச.உ.எ. எண்.யக.உ.உ. பிர.யெ.எ. ஏசா.இ.எ.யக. எபி.யெ.க.

னை அடி, ஆடுகள்சிறிப்போம்: ஆளுலும் அந்தச் சிறுவர்மேல் திரும்பவும் என்கையை விடுப்பேனென்று சேர்ப்பதாயிடுமென்று யெகோவா சொல்லுகிறார்.—அந்தேசம்முழுவதிலேயும் இரண்டிபங்குமனுஷர் சேதிக்கப்பட்டமொண்டுபோவார்கள்; மூன்றும் பங்கோ அதில் மீந்திருப்பார்கள்.—
 அந்த மூன்றும்பங்கை அக்கினிமத்தியின் வழியாய்க்கொண்டெவந்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொண்ணைப்புடமிடுகிறதுபோல நான் அவர்களைப்புடமிடுவேன்: அவர்கள்என்னநாமத்தில்வேண்டுதல்செய்வார்கள், நான் அவர்கள்விண்ணப்பத்தைக்கேட்டு, இவர்கள் என்னுடையசனங்களைஎன்று நான்சொல்லல், அவர்கள், யெகோவாவே எங்கள் தேவனென்று சொல்லுவார்களென்பதை யெகோவா சொல்லுகிறார்.

யச. அதிகாரம்.

க. யெருஷலேமின் நாசமும் அதை நாசப்படுத்தினவர்களுடைய தண்டனையுமாகிய இவைகளைத் தெரிவித்தல்: யச. யூதேயரும் அந்நியதேசத்தாருமானவர்களின் மீட்சியைக் குறித்தல்: உய. அந்த மீட்சியினால் யாவரும் பரிசுத்தமுள்ளவர்களாதல்.

பாருங்கள், யெகோவாவின் நான் வருகின்றது, உன் திரவியங்கொள்ளிப்பொருளாய் உன்மத்தியில் பங்கிடப்படும்.—யெருஷலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணும்படி நான் சகலதேசத்தாரையும் கூட்டுவேன்; நகரம்பிடிக்கப்படும், வீடுகள் கொள்ளையாடப்படும், ஸ்திரிகள் அவமானப்படுவார்கள்; நகரத்தின்பாதிச்சனங்கள் சிறைப்பட்டுப்போவார்கள், மீந்திருப்பவர்க்மாத்திரம் நகரத்தினின்றே சேதிக்கப்படார்கள்.—அப்பொழுது யெகோவா புறப்பட்டு யுத்தத்தினத்திலே யுத்தஞ்செய்ததுபோல், அந்தத்தேசத்தாருக்குவிரோதமாக யுத்தஞ்செய்வார்.

அந்நாளில் அவருடைய பாதங்கள் கிழக்கே யெருஷலேமுக்கு எதிர்ப்புறத்திலுள்ள சீதவிருட்சமலையின்மேல் நிற்கும், அப்பொழுது மிகவும் பெரியபள்ளமுண்டாகும்படி சீதவிருட்சமலை தன்நடுவில் கிழக்குக்கும் மேற்குக்கும் எதிராகப்பிளந்துபோம், அதில் ஒருபாதிவடபக்கமாயும், ஒருபாதி தென்பக்கமாயும் விலகும்.—அப்பொழுது மலைகளைச்சேர்ந்த பள்ளம் ஆத்சல்வரைக்கும் எட்டுவதினால், நீங்கள் யூதாதேசத்து இராசாவாகிய ஊசியாவின் நான்களில் பூமி அதிர்தலுக்குத் தப்பி ஓடினதுபோல் என் மலைகளைச்சேர்ந்தபள்ளத்தின்வழியாய் ஓடிப்போவீர்கள்: என் தேவனாகிய யெகோவாவருவார், பரிசுத்தர்களாயவரும் உம்முடனிருப்பார்கள்.—

அந்நாளிலே பிரகாசிக்கும் ஒளியில்லாமல் இறுசுகின் அந்தகாரமுண்டாகும்.—ஒருநாளவரும், யெகோவா அதை அறிவார், அதுபகலுமல்ல, இரவுமல்ல: சாயங்காலத்தில் ஒளியுண்டாகும்.— அந்நாளிலே சீவனீர்கள் யெருஷலேமினின்றறுபுறப்பட்டு, பாதி கிழக்குச்சமுத்திரத்திற்கும், பாதி மேற்குச்சமுத்திரத்திற்கு செல்லும்: அதுமாரிகாலத்திலுங்கோடைகாலத்திலுமிருக்கும்.— யெகோவா பூமி எங்கும் இராசாவாயிருப்பார்: அந்நாளிலே யெகோவா ஒருவரே இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றே.—கேபாடொடங்கி, யெருஷலேமுக்கும் தென்யூபத்திலுள்ள ரிம்மோன் வரைக்குஞ் சமயூரியாய் மாறும்: நகரம் உன்னதம்பெற்று, தனதிடத்திலே பேன்யாமீன் வாசல்தொடங்கிப் பழையவாசலிருந்தஸ்தலத்திலுள்ளகோடிவாசல்வரைக்கும், அன்னேவின் கோபுரத்தொடங்கி இராசாவின் திராட்சஆலைகள்வரைக்குக்குடியேற்றப்படும்.— அதில் வாசம்பண்ணுவார்கள், இனிச்சாபம்அதிவிராது; யெருஷலேமோ வாழ்வோடேதங்கும்.

யெருஷலேமுக்குவிரோதமாக யுத்தம்பண்ணியென் சமஸ்தசனங்களையும் யெகோவா வாதிக்கும் வாறையிதுவே; அவர்கள் காணுன்றிநிற்கையிலும் அவர்களுடையமாயிசம் சிதைத்துபோம், அவர்களுடைய கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போம், அவர்களுடைய நாவு அவர்கள் வாயில் அழிந்துபோம்.—அந்நாளிலே யெகோவாவாவினால் பெரியகலகம் அவர்களுக்குள்ளிருக்கும்; அவனவன் தன் தன் அயலானுடையகையைப்பிடிப்பான், அவர்களுடைய கைகள் ஒருவருக்கொருவர் விரோதமாய் ஒங்கப்படும்.—யூதாவும் யெருஷலேமிலே யுத்தம்பண்ணுவான்; அப்பொழுது சுற்றிலுமிருக்கிற அந்நியதேசத்தாரெல்லாருடையதிரவியமாகியபொன் வெள்ளிகளும், வஸ்திரங்களும் மிகுதியாய்க் கூட்டிவைக்கப்படும்.—அந்தப்பாளையங்களிலிருக்கும் குதிரையின்கள், கோவேறுகழுதைகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலானமிருகங்களைல்லாவற்றிற்கும்வரும்வாறையும் அந்தவாறையைப்போலிருக்கும்.

பின்பு யெருஷலேமுக்கு விரோதமாகவந்த அந்நியதேசத்தாரெல்லாரிலும் மீந்திருக்கும் யாவரும், சேர்ப்பதாயும் யெகோவாவுமாகிய இராசாவைத்தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரங்களின் உற்சவத்தை ஆசரிக்கும்படிக்கும் வருஷத்துக்குவருஷம் வருவார்கள்.—அப்பொழுதென பூமியிலுள்ள வயிச்சத்தார்களில், சேர்ப்பதாயும் யெகோவாவுமாகிய இராசாவைத்தொழுதுகொள்ளும்படிக்கு யெருஷலேமுக்குவராதவர்களெவர்களோ, அவர்கள்மேல்மழைபெய்யாது.—

(அ) ரோ.யெ.க. (க) ஏசா.ச.ய.உ. க.பேதுரு.க.ச.எ. சங்.இ.ய.இ. சங்.ாச.ய.இ. எரே.க.ய.உ. எசேக்.யெ.உ.ய. ஒசி.உ.உ.க.—(யச. அதி. க.) ஏசா.யெ.க. யோவே.உ.க. அப்.உ.உ.ய. (உ) யோவே.க.உ. ஏசா.யெ.யெ. (ச) யோவே.க.யெ.யச. (இ) ஆமோ.க.க. மத்.யெ.உ.எ. யூதா.யச. யோவே.க.யெ. (எ) வெளி.உ.உ.இ. மத்.உ.ச.க.ச. ஏசா.க.ய.உ.க. வெளி.உ.க.உ.க. (அ) எசேக்.ச.எ.க. யோவே.க.ய.அ. வெளி.உ.உ.க. யோவே.உ.உ.ய. (க) தாளி.உ.ச.ச.வெளி.யெ.யெ. எபே.ச.இ.ச. (ய) ஏசா.ச.ய.ச. எரே.க.க.க.அ. (யெ) எரே.க.க.ச.ய. எரே.உ.க.ச. (யெ) க.சா.மு.யச.யெ.யெ. நியா.எ.உ.உ. உ.நாளா.உ.ய.உ.க. எசேக்.க.அ.உ.க. (யச) எசேக்.க.க.ய. (யச) ஏசா.க.ய.ச.எ. லேவீ.உ.க.க.ச.க. நிசி.அ.யச. ஒசி.யெ.உ.க. யோவா.எ.உ. (யெ) ஏசா.க.ய.யெ.

யசு மழையிலாத எகிப்தின் வமிசத்தாரும் வராம லுஞ்சேராமலுமிருந்தால், கூடாரங்களின் உற்ச வத்தை ஆசரிக்கப்போகாத அந்நியதேசத்தார்க ளை யெகோவாவாதிக்கும்வாதை அவர்கள் யெகோவாவும்.—இதுவேகூடாரங்களின்உற்சவத் தைஆசரிக்கவந்தேருதெகிப்தியருக்கும்,மற்றுஞ் சகலதேசத்தாருக்கும்வருத்தண்டினை.

உய அந்நாளிலே குதிரைகளின் மணிகளின்மேல் “யெகோவாவுக்குப்பரிசுத்தம்” என்பது ப

திந்திருக்கும், யெகோவாவின் ஆலயத்திலுள் ள பாணிகள் வேதிகையின் சமுகத்திலுள்ளபாத் திரங்களைப்போலாகும்.—யெரூஷலேமிலும் யூ உக தாலிலுமுள்ள பாணிகளெல்லாஞ் சேனாபதியா கிய யெகோவாவுக்குப் பரிசுத்தமாகும்; ப வியடுகிற யாவரும்வந்து, அவைகளிலெடுத்துப் பாகம்பண்ணுவார்கள்: அந்தக்காலத்தில்சேனாப தியாகிய யெகோவாவின் ஆலயத்தில்காண னியர்நிற்கமாட்டார்கள்.

(யசு)உபா.யசு.ய.(உய)ஏசா.உக.யசு.(உக)ஏசா.கரு.அ.யோவே.க.யஎ.வெளி.உக.உஎ.எபே.உ.யக,உய,உக,உஉ-

ம ல் கி யா .

க. அதிகாரம்.

க. இஸரவேவின் கண்ணிகேட்டைக்குறித்துத்தீர்க்கதரிசி அவர்களைக் கண்டித்தல்: சு. அவர்களுடைய துன்மார்க்கத்தைக்காட்டல்.

மல்கியாவின் வழியாய் இஸரவேலருக்குக்கிடைத்த யெகோவாவின் வாக்கியம்.—நான் உங்களைநேசித்தேனென்று யெகோவா சொல்லுகிறார். அதற்கு நீங்கள், நீர் எப்படி எங்களை நேசித்தீரென்கிறீர்கள்; ஏசாவு, யாக்கோபுக்குச் சகோதரனல்லவா; ஆகிலும் நான் யாக்கோபை நேசித்தேன்.—ஏசாவை நான் பகைத்தேன், அவனுடைய மலைகளைப்பாழும், அவனுடைய சுதந்தரத்தை வறந்தரத்திலுள்ள வலுசுருப்பங்களின் வாசல்தான முமாக்கினெனென்று யெகோவா சொல்லுகிறார்.—ஏதோமியர், நாம் பாழாக்கப்பட்டாலும்பாழான இடங்களைத்திரும்பவும் கட்டுவோமென்று சொல்லுகிறார்கள்; சேரூபதியாகிய யெகோவா, அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன்; அவர்கள், துன்மார்க்கத்தின் எல்லையென்றும், யெகோவாவின் நித்திய கோபத்துக்குத்தக்கசனங்களென்றும் அவர்களுக்குப்பெயரிடுவார்கள்.—நீங்கள் அதைக்கண்ணினாலேகண்டு, இஸரவேலுடைய எல்லைக்கப்பால் யெகோவாவின் மகிமை பிரகாசமாயிருப்பதாகவென்று சொல்லுவீர்களென்னும் இவ்வாக்குச் சொல்லுகிறார்.

ஆலும் சேரூபதியாகிய யெகோவா, தமதுநாமத்தை அவமதிக்கிற ஆசாரியர்களாகிய உங்களிடத்தில், புத்திரன் தன் பிதாவையும், பணிவிடைக்காரன் தன் எசமானையும் கணம்பண்ணுவார்கள்: நான் பிதாவாயிருந்தால் என்கனமெங்கே; நான் எசமானாயிருந்தால் என்னைப்பற்றும் பயமெங்கேயென்று சொல்ல, நீங்கள் உமதுநாமத்தை எப்படி அவமதித்தோமென்கிறீர்கள்.—என்னுடைய வேதிகையின்மேல் அசுத்த ஆகாரத்தைப் படைத்து வருகிறீர்கள்; நீங்களோ எதினால் அதை அசுத்தப்படுத்தினோமென்கிறீர்கள்; யெகோவாவின் பீடம் அவுட்சியமுள்ளதென்று சொல்லுகிறீர்கள்.—நீங்கள் கண்ணூரானமானதைப்பலியிட்டால் அது தோஷமல்லவா, காலூனமானதையும், நசல்பிடித்ததையும் பலியிட்டால் அது தோஷமல்லவா, அப்படிப்பட்டதை நீ உன்தே சாகிபதியினிடத்தில் செலுத்து; அவன் உன்மேற்பிரியமாயிருப்பானா, உன்னை அங்கிகரிப்பானா வென்று சேரூபதியாகிய யெகோவா சொல்

லுகிறார்.—எங்கள்மேல்கிருபைவிளக்கியருளும் படி தேவனுடைய சமுதத்தில் விண்ணப்பம் பண்ணும்பொருட்டு உங்களைவேண்டுகிறேன்: உங்களுக்கையினால் இதுநடந்ததே; அவர் உங்களை அங்கிகரிப்பாராவென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—உங்களில் யாவன் கதவுகளைப்பூட்டிகிறான், பலனில்லாமல் என்வேதிகையின்மேல் அக்கினியைக் கொளுத்தமாட்டீர்கள். உங்கள்மேல் எனக்குப்பிரியமில்லை, உங்களுக்கையினின்று நான்காணிக்கையை அங்கிகரிக்கமாட்டேனென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—ஆனாலும் யெகோவாவின் உதிக்கிறதிசைதொடங்கி அது அஸ்தமிக்கிறதிசைவரைக்கும் அந்நியதேசத்தாருக்குள் என்நாமம் மேன்மை பெறும்; எல்லா இடங்களிலும் என்நாமத்துக்கென்று தூபமும், பரிசுத்தமான காணிக்கையுஞ் செலுத்தப்படும்: அந்நியதேசத்தாருக்குள் என்நாமம் மேன்மை பெறுமென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

யெகோவாவின் பீடம் அசுத்தம்; அவனுடைய ஆகாரமாகிய அதின்பலன் அலட்சியமுள்ளதென்று நீங்கள் சொல்லுவதினால் அதை அவமதிக்கிறீர்கள்.—இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி நீங்கள் அதை அவமதிக்கிறீர்களென்று யெகோவா சொல்லுகிறார்; பீறுண்டதையும், காலூனமாயிருந்ததையும், நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள்; அதை உங்கள் கைகளினின்று அங்கிகரித்துக்கொள்வோமென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—தன்மந்தையில் ஆண் இருக்கையில், கெட்டுப்போனதை ஆண்டவருக்குச் சங்கற்பம் பண்ணிப் பலியிடுகிறவஞ்சகன் சபிக்கப்பட்டவன்: நான்மகாராசா, அந்நியதேசத்தாருக்குள் என்நாமம் பயங்கரமுள்ளதென்று சேரூபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

உ. அதிகாரம்.

க. உடன்படிக்கையை மீறினினிமித்தம் ஆசாரியரைத்தண்டித்தல்: ய. தேவபூசையினிமித்தம் சனங்களைத் தண்டித்தல்: யச. பரதாரகமனத்தையும் கொடுமையையுஞ் குறித்து அவர்களைத் தண்டித்தல்.

ஆசாரியர்களே, இப்பொழுது இந்தக்கட்டளை உங்களுக்காக இருக்கின்றது.—நீங்கள் கே

(க. அதி. உ.) உபா. எ. அ. உபா. ய. யு. ரோ. க. யு. (க) எரே. ச. க. ய. அ. எசே. க. டு. க. ஓப. ய. (சு) யாத. உ. ய. யெ. லூ. க். ச. ச. ச. (எ) உபா. யு. உ. க. எசே. ச. க. உ. உ. (அ) லேவி. உ. உ. உ. உ. உபா. யு. உ. க. யோபு. ச. உ. அ. (க) ஒசி. யு. க. க. (ய) க. கொரி. க. யு. க. ஏசா. க. யு. க. எரே. ச. உ. ய. ஆமோ. டு. உ. க. (யச) ஏசா. டு. க. யு. க. ஏசா. சு. யு. க. டு. யோவா. ச. உ. க. உ. க. தீமோ. உ. அ. வெளி. அ. க. ஏசா. சு. க. யு. க. உ. ய. (யச) லேவி. உ. உ. உ. ய. (யச) சங். ச. எ. உ. க. தீமோ. சு. யு. — (உ. அதி. உ.) லேவி. உ. க. யச. உபா. உ. அ. யு.

ளாமலும், எனது நாமத்தைக் கணம்பண்ணும்படி சிந்தித்துக்கொள்ளாமலுயிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்களுக்குண்டான ஆசீர்வாதங்களைச் சாபமாக்குவேன்: நீங்கள் சிந்தித்துக்கொள்ளாமலிருப்பதினியித்தம் அவைகளைச் சபித்தேனென்று சேரூபதியாகிய யெசு கோவா சொல்லுகிறார்.—பாருங்கள், நான் உங்களுடைய விதையைக் கெடுத்து, உங்கள் உற்சவங்களின் சாணியை உங்கள் முகங்களின்மேலிறைப்பேன்; நீங்கள் அதனோடே எடுத்துக்கொண்டு போகப்படுவீர்கள்.—என் உடன்படிக்கை வேயிரோடே நிலைக்கும்பொருட்டு, நான் இறந்த கட்டளையை உங்களிடத்தில் அனுப்பினேன், இது உங்களுக்குத்தெரியவருமென்று சேரூபதியாகிய யெசு கோவா சொல்லுகிறார்.—சீவனும், சமாதானமும் பொருந்திய என் உடன்படிக்கை அவனுக்கிருந்தது; அவன்னைக்குப்பயந்து, என் நாமத்துக்கு முன் திகைத்தான், இதினியித்தம் அவைகளை அவனுக்குக்கொடுத்தேன்.—சத்தியப்பிரமாணம் அவனுடையவாயிலிருந்தது, அவன் உதடுகளில் அநியாயங்காணப்படவில்லை: அவன் சமாதானமும், நேர்மையுமுள்ளவனாக என்னோடே நடந்தான், அநேகரைத் துன்மார்க்கத்தினின்றேறுதிருப்பினான்.—ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக்காக்கவேண்டும், அவன்வாயிலே நியாயப்பிரமாணத்தைத் தேவதாமனிதருக்குக்கடமை: அவன் சேரூபதியாகிய யெசு கோவாவின் தூதன்.—நீங்களோவழியை விட்டுவிடிக, நியாயப்பிரமாணத்தைக்குறித்து அநேகரை இடறப்பண்ணினீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துவிட்டீர்கள்.—நீங்கள் என்வழிகளைப்பார்த்து நடவாமல் நியாயப்பிரமாணத்தில் பட்சபாதம் பண்ணினபடியினாலே, நானும் உங்களை எல்லாச்சனங்களின் முன்பாகவும் அவமதிக்கப்பட்டத்தக்கவர்களும், நீசுரமாகும்படி செய்தேனென்று சேரூபதியாகிய யெசு கோவா சொல்லுகிறார்.—எங்களைல்லாருக்கும் ஒரே பிதாவில்லையா; ஒரே தேவனல்லவா எங்களைச்சிருஷ்டித்தார்; நாங்கள் எங்களுடைய முன்னோரின் உடன்படிக்கையைமீறி, ஒருவருக்கொருவர் துரோகமாய் நடக்கிறதென்ன.

யூதா விசுவாசபாதகரையுடந்தான், இலரவேலிலும் யெருஷலேலிலும் அரோசியமானாகாரியஞ்செய்யப்பட்டது; யெசு கோவாவுக்குப்பிரியமும் பரிசுத்தமுமாயிருந்ததை யூதா அசசிப்படுத்தி, அந்நியதேவனைப்பற்றிய புத்திரியைவிடவாகம்பண்ணினான்.—இப்படிச் செய்கிறவனெவனோ, அவன் குருவாயினும், சீவனாயினும், சேரூபதியாகிய யெசு கோவாவுக்குக்காணிக்கையைச் செலுத்தகிறவனாயினும் யாக்கோபின் கூடாரங்களினின்று யெசு கோவா அவனைச் சேதித்துவிடொார்.—இன்னும் நீங்கள் யெசு கோவாவின் வேதிகையைக் கண்ணீரிலும், அமுகையிலும், பெருமூச்சிலும் மூடுகிறீர்கள்; அதினால் அவர்காணிக்கையை மதியார், உங்களை யினின்று அதை அங்கிகரிக்கமாட்டார்.

எதினால் என் கிறீர்கள்; உன் தோழியும், உன் உடன்படிக்கைக்குட்பட்டவளுமாகிய மனைவிக்கு நீ துரோகஞ்செய்ததைக்குறித்து யெசு கோவா உனக்கும், உன் இளம்பிராயத்தின்மனைவிக்குஞ்சாட்சி.—அவர் ஒருத்தியைச் சிருஷ்டித்தார்ல்லவா; ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்தது. எதினால் ஒருத்தி; தேவசந்ததியைப்பெறும்படிதான். ஆதலால் உங்களுங்கள் ஆவியைக்குறித்துச் சாவதானமாயிருங்கள், ஒருவனாகிலுந்தன் இளம்பிராயத்திலுள்ள மனைவிக்குத் துரோகஞ்செய்யாமலிருப்பானாக.—நான் ஸ்திரியைத்தள்ளிவிடுதலை வெறுக்கிறேனென்று இலரவேலின் தேவனாகிய யெசு கோவா சொல்லுகிறார்: ஒருவன் கொடுமையினால் தன்வந்திரத்தை மூடுவதை நான் வெறுக்கிறேனென்று சேரூபதியாகிய யெசு கோவா சொல்லுகிறார்: ஆதலால் நீங்கள் துரோகஞ்செய்யாதபடி உங்கள் ஆவியைப்பற்றிச் சாவதானமாயிருங்கள்.

நீங்கள் உங்கன்வாக்குகளினாலே யெசு கோவாவை வருத்தப்படுத்தினீர்கள். ஆனலும் எதினால் அவரை வருத்தப்படுத்தினோமென்கிறீர்கள்; தீமைசெய்கிறவனெவனோ, அவன் யெசு கோவாவின் பார்வைக்கு நல்லவனென்றும், அவன்மேல் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயத்தீர்ப்புச்செய்யுந் தேவன் எங்கேயென்றும் நீங்கள் சொல்வதினால் ஆயிற்றே.

௩. அதிகாரம்.

க. கிறிஸ்துவருவதையும், அவருக்குமுன் தூதன் அனுப்பப்படுவதை யுந்குறித்தல்: எ. துன்மார்க்கத்தினியித்தஞ்சனங்களைக்கண்டித்தல்: யக. சனங்களின் அவசுவாசத்தைக்காட்டல்: யக. தேவபத்தியுள்ளவர்களின் வாழ்வைத்தெரிவித்தல்.

பாருங்கள், நான் என்னுதனை அனுப்ப, அவன் எனக்கு முன்பாகச் சென்று, வழியை ஆயத்தப்படுத்துவான்: நீங்கள் தேடுகிற ஆண்டவரும், நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் விரைந்து தமது ஆயத்தக்குவருவார்: பாருங்கள், அவர் வருவாரென்று சேரூபதியாகிய யெசு கோவா சொல்லுகிறார்.—அவர் வரும் உநானைச்சிக்கவல்லவன் யாவன், அவர் தோன்ற, நிற்கவல்லவன் யாவன்; அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணருடை

(௩) க. இரா. யசு. ய. (௫) எண். உடு. யெ. எசேக். னச. உடு. உபா. னக. க. ய. (சு) உபா. னக. அ. எரே. உக. உ. யாக்க. உ. ய. (எ) லேவ. ய. ய. உபா. யெ. க. ய. எஸ்ரூ. எ. அ. எரே. ய. அ. ய. ஆகா. உ. ய. யெ. கலா. ச. யசு. (அ) க. சா. மு. உ. யெ. எரே. ய. அ. ய. நிதி. ய. க. உ. க. சா. மு. உ. க. ய. (ய) க. கொரி. அ. ச. எபே. ச. ச. யோபு. னக. ய. (ய) க. எஸ்ரூ. க. க. நிதி. ய. க. உ. க. (யெ) நிதி. ய. க. உ. அ. உ. க. (யச) நீதி. இ. ய. அ. நீதி. உ. ய. க. (யடு) மத். ய. க. ச. இ. எஸ்ரூ. க. உ. க. கொரி. எ. யசு. (யசு) உபா. உ. ச. க. மத். இ. க. உ. (யெ) எசா. ச. க. உ. ச. ஆமோ. உ. ய. க.—(௩. அதி. க.) மத். ய. க. ய. மாற். க. உ. லூக். க. எசு. எசா. ச. ய. க. எசா. ச. க. க. ஆகா. உ. எ. (உ) வெளி. க. யெ. மத். க. ய. யெ. யெ.

ந ய சவுக்காரத்தைப்போலவுமிருப்பார்.—அவர் இருந்துகொண்டு வெள்ளியைப் புடமிட்டுப்பரிசோதித்து, லேவியின் புத்திரரைச் சுத்திசெய்து, அவர்களைப்பொன்னிப்போலவும் வெள்ளியைப்போலவுஞ் சுத்திகரிப்பார்; அதினால் அவர்கள்நீதியோடே யெகோவாவுக்கென்று காணிக்கையைச் செலுத்துகிறவர்களாவார்கள்.—

ச அப்பொழுது பூருவநாள்களிலும், முந்தினவருஷங்களிலுமிருந்ததுபோலபூதாவின் காணிக்கையும், யெரூஷலேமின்காணிக்கையும் யெகோவாவைப் பிரியப்படுத்தும்.—நான்நியாயத்தீர்ப்புச்செய்யும்படி உங்களிடத்தில் வருவேன்; மாயாவித்தைக்காரர்களுக்கும், விபசாரருக்கும், பொய் ஆணையிகிறவர்களுக்கும், எனக்குப்பயப்படாமல் கூலிக்காரர், விதவைகள், அநாதபிள்ளைகளாகிய இவர்களுக்கு வருவேண்டியதை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்பவர்களுக்கும் விரோதமாய் நான்தீவரமான சாட்சியாவேனென்று சேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—

க நானே யெகோவா, நான்மாறுகிறுக்கிறேன்; ஆனபடியினாலே யாக்கோபின்சந்தியாகிய நீங்கள்நாசமடையவில்லை.

எ உங்கள் முன்னோரின்காலமுதல் நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல் அவைகளை விட்டுவிடப்போனீர்கள். என்னிடத்தில்திரும்புங்கள், நான் உங்களிடத்தில் திரும்புவேனென்று சேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறார். நீங்களோ எதைக்கொண்டு திரும்புவோமென்கிறீர்கள்.

அ மனுஷன் தேவனுடையதைத்திருடலாமா; நீங்களோ என்னுடையதைத் திருடிக்கொண்டீர்கள். ஆயினும் எவ்வதமாய் உம்முடையதைத்திருடினோமென்கிறீர்கள், பத்திலொன்றாகியபாகத்தையும், காணிக்கைகையுந் திருடினீர்கள்.—

க நீங்கள்சாபத்துக்குட்பட்டீடு இருக்கிறீர்கள்: தேசத்தாராகிய நீங்களெல்லாரும் என்னைவஞ்சிக்கிறீர்கள்.—என் ஆவயத்தில் ஆகாரமுண்டாயிருக்கும்படிக்குப் பத்திலொன்றாகிய பாகங்களெல்லாவற்றையும் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள், அதினால் நான் உங்களுக்கு வானத்தின் பலகணிகளைத்திறந்து, கொள்ளத்தக்க இடமாகாதபடி உங்கள்மேல் நன்மையை வருஷிப்பேனோவென்று இப்பொழுது என்னைப் பரிசோதித்துப் பாருங்களென்பதைச் சேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—உங்கள் பூமியின் பலனைக் கெடுத்துவிடாதபடிக்கும், வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போகாதபடிக்கும், உங்கள்நிமித்தம் பட்டிப்பவனைக்

கண்டிப்பேனென்றுசேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறார்.—நீங்கள் விரும்பத்தக்கதேயெசத்தையுடையவர்களாயிருப்பதினால், அந்நியதேசத்தாராவாரும் உங்களைவாழ்வுடையவர்களென்பார்களென்று சேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

நீங்கள் எனக்குவிரோதமாய்ச்சொல்லியவாக்கருகக் கடினமுள்ளவைகளென்று யெகோவா சொல்லுகிறார். ஆனாலும் நீங்கள் உமக்குவிரோதமாய் எதைப்பேசினோமென்கிறீர்கள்.—தேவனைச்சேவிப்பதுவிரூதா; அவருடைய கட்டளையைக் கைக்கொள்வதினாலும், சேர்ப்பதியாகிய யெகோவாவுக்குமுன்பாகத்துக்கித்துடப்பதினாலும் எங்களுக்குகெண்டபலன்.—இப்பொழுது நாங்கள் அகங்காரிகளை வாழ்வுடையவர்களென்று எண்ணுவது நியாயம்; நீமெசெய்வர்கள்மேன்மைப்பட்டார்கள்; அவர்கள் தேவனைப்பரிட்சைபார்க்கையிலும் விடுவிக்கப்படுகிறார்களேயென்று சொல்லவந்தீர்கள்.

அப்பொழுது யெகோவா வினிடத்தில் பயபத்தியாயிருந்தவர்கள் ஒருவரோடொருவர்பேசிக்கொள்வார்கள்: யெகோவா செவிகொடுத்தும், அதைக் கேட்டுமிருப்பார், மேலும் யெகோவா விடத்தில் பயபத்தியுள்ளவர்களாய் அவருடைய நாமத்தைத் தியானிப்பவர்களினியித்தம் ஞாபகபுத்தகமொன்று அவர்சமுகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.—நான் பொக்கியெஷத்திற்சேர்க்கும் நாளில் அவர்கள் என்னுடையவர்களாவார்கள்; ஒருமனுஷன் தன்னைச் சேவிக்கும்புத்திரனைக் கட்டாட்சிக்கிறதபோல, நானும் அவர்களைக்கட்டாட்சிப்பேன்.—அப்பொழுது அநீதிமானுக்கும் அநீதிமானுக்கும், தேவனைச்சேவிப்பவனுக்கும் அவரைச் சேவியாதவனுக்குமிருக்கும் வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்களென்று சேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

ச. அதிகாரம்.

க. துன்மார்க்கருடையதாழ்வையும் சன்மார்க்கருடையதாழ்வையும் வருணித்தல்: ச. கட்டளையைக்காக்கும்படி எவல்: டி. இலச்சாதிர்க்கதரிசி வருவதைக்குறித்தல்.

பாருங்கள், ஒருநாள்வருகின்றது, அது ரூனையைப்போல எரியும்; அதில் அகங்காரிகள் யாவரும், பாவுஞ்செய்பவர்கள் யாவரும் அரிதாளாவார்கள்: வருகிற அந்தநாள் அவர்களைச்சுட்டெரிக்கும், அது அவர்களுக்குவேரையும், கொப்பையும்விடாதென்றுசேர்ப்பதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

ஆனாலும் என்நாமத்துக்குப்பயந்திருக்கிற உ

(க) ஏசா.க.உ.இ. சக.யூ.க.க.பேதாரு.உ.இ. (இ)சக.இ.ச. யா.க.இ.ச.யெ. (ச) என்.உ.க.யெ. ரோ.யெ.உ.க.யா.க.க. யெ.புல.க.உ.உ. (எ)அ.ப.எ.இ.ச.க.க.க. (அ)நி.யெ.யெ. (ய)நீதி.க.க.யெ.க.நாளா.உ.ச.உ.யெ.உ.நாளா.க.க.யெ.க.நி. யெ.க.ஆ.தி.எ.யெ. உ.இரா.எ.உ. உ.நாளா.க.க.யெ. (யெ)ஆமோ.ச.க. தானி.அ.க.(யெ)யோபு.உ.க.யெ.யெ. செ.ப.க. யெ. (யெ)சு.எ.க.யெ.உ.சு.க.இ.அ. (யெ)சு.சு.க.யெ.எ.பி.க.யெ.சு.க.யெ.அ.ஏசா.க.இ.க. வெளி.உ.யெ. (யெ) யா.யெ.க.இ. உபா.எ.ச.தி.உ.யெ.ச.க.பேதாரு.உ.க.ஏசா.க.உ.க.சு.நா.யெ.க. (யெ)சு.க.யெ. (ச.அதி.க.)யோ வே.உ.க.உ.பேதாரு.க.எ.ஒ.ப.யெ.ஆமோ.உ.க. (உ)ஆ.க.எ.எ. எ.பெ.இ.யெ. உ.பேதாரு.க.யெ.வெளி.உ.உ.அ.

கன்மேல்தன்கிரணங்களில் ஆரோக்கியங்கொண்டிருக்கிற நீதியின்சூரியன் உதிப்பான்; நீங்கள் விதேலைபெற்று கொட்டிலின் புஷ்டியான கன்றுகளைப்போல வளருவீர்கள்.—நான் இப்படிச் செய்யும்நாளில் துன்மார்க்கர் உங்கள் கால்களின் கீழ் சாம்பலாயிருப்பதினால், நீங்கள் அவர்களை மிதிப்பீர்களென்று சேனாபதியாகிய யெகோவா சொல்லுகிறார்.

ஒரேயில் இஸரவேலரெல்லாராக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் விதித்தகட்டளைகளும், விதிகளுமாகிய நியாயப்பிரமாணத்தை நினைத்துக்கொள்ளுங்கள்.

பாருங்கள், யெகோவா வினாடையபெரிதும், பயங்கரமுமான நாள் வருவதற்குமுன்னே நான் உங்களிடத்தில் இலீசாதீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.—நான் வந்து தேசத்தைச்சாபத்தால் அடியாதபடிக்கு, அவன், பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்களுடைய பிதாக்களிடத்திற்குநீதிருப்புவான்.

(க) உ.சாமு.உஉ.சக. மீகா.எ.யி.சக.யி.ரு. (ச) யாத்.உயி.க. உபா.ச.யி. சங்.ாசஎ.யி.க. (டு) மத்.யி.க.யி.ச. மாற்.க.யி.க. லூக்.க.யி.எ.யோவே.உ.கக. (சு) சக.யி.ச.யி.உ.சக.டு.க.

தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் முற்றுப்பெற்றன.

THE
NEW TESTAMENT

OF OUR

LORD AND SAVIOUR

JESUS CHRIST,

TRANSLATED OUT OF

THE ORIGINAL GREEK:

AND WITH

THE FORMER TRANSLATIONS DILIGENTLY COMPARED AND REVISED,

UNDER THE AUSPICES OF THE BRITISH AND FOREIGN BIBLE SOCIETY.

MADRAS:

PRINTED FOR THE AMERICAN MISSIONARY SOCIETY,

AT THE AMERICAN MISSION PRESS.

MDCCCL

கர்த்தரும் இரட்சகருமாகிய

யேசுக்கிறிஸ்து

அருளிய

புதிய உடன்படிக்கை.

இஃத

இங்கிலாந்துமுதலியசருவதேசவேதசங்கத்தாரின்

உத்தரவின்படி

கரேக்கென்னும்மூலபாஷையிலிருந்துமொழிபெயர்த்து முந்தினமொழி

பெயர்ப்புகளைக்கொண்டு பரிசோதிக்கப்பட்டிருக்கின்றது.

சென்னநகரம்:

அமெரிகன் மிஷன் அச்சுக்கூடத்திற் பதிக்கப்பட்டது.

சுஅரூய்வூ.

மத்தேயு எழுதின சுவிசேஷம்.

க. அதிகாரம்.

க. கிறிஸ்து வின்வயிசுவரலாறு: யெ.அவர்கென் மவிவரம்.

ஆபிரகாமின் சந்ததியான தாவீதின் சந்ததியாகிய யேசு கிறிஸ்து வின் வயிசுவரலாறு.-ஆபிரகாம் ஈசாக்கைப்பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப்பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;—யூதா தாமாரிடத்தில் பேரேசையுஞ் சொக்கையும் பெற்றான்; பேரேஸ் எத்சரோனைப்பெற்றான்;—எத்சரோன் ராமைப்பெற்றான்; ராம் அம்மினதாபைப்பெற்றான்; அம்மினதாபு நாக்கேஷானைப்பெற்றான்;—நாக்கேஷான் சல்மோனைப்பெற்றான்; சல்மோன் இராகாப்பினிடத்தில் போவசைப்பெற்றான்; போவஸ் ருத்தினிடத்தில் ஒபெத்தைப்பெற்றான்; ஒபெத் ஈஷாயைப்பெற்றான்;—ஈஷாய் இராசனாகிய தாவீதைப்பெற்றான்; இராசனாகிய தாவீது ஊரியாவின் மனைவியினிடத்தில் சலோமோனைப்பெற்றான்;—சலோமோன் ரெகோபேயாமைப்பெற்றான்; ரெகோபேயாம் அபீயாவைப்பெற்றான்; அபீயா ஆசாவைப்பெற்றான்;—ஆசா யோஷாபாதத்தைப்பெற்றான்; யோஷாபாத் யெகோராமைப்பெற்றான்; யெகோராம் அகஸ்யாவைப்பெற்றான்;—அகஸ்யா யோதாமைப்பெற்றான்; யோதாம் ஆகாசைப்பெற்றான்; ஆகாஸ் இஸ்கியாவைப்பெற்றான்;—இஸ்கியா மனாஷேயைப்பெற்றான்; மனாஷே ஆமோனைப்பெற்றான்; ஆமோன் யோஷியாவைப்பெற்றான்;—யோஷியா பாபேலுக்குச் சிறைப்பட்டிப்போகிறகாலத்தில், யெகொனியாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;—பாபேலுக்குச் சிறையாய்க் கொண்டுபோகப்பட்ட பின்பு யெகொனிய சலாகியேலைப்பெற்றான்; சலாகியேல் சிருப்பெலைப்பெற்றான்;—சிருப்பெல் அபியூத்தைப்பெற்றான்; அபியூத் இலீயகீமைப்பெற்றான்; இலீயகீம் அசோரைப்பெற்றான்;—அசோர் சாதோக்கைப்பெற்றான்; சாதோக் ஆகீமைப்பெற்றான்; ஆகீம் இலியூத்தைப்பெற்றான்;—இலியூத் எலீயேசாரைப்பெற்றான்; எலீயேசார் மத்தானைப்பெற்றான்; மத்தான் யாக்கோபைப்பெற்றான்;—யாக்கோபு மரியாளின்புருஷனாகிய யோசேப்பைப்பெற்றான், அவனிடத்தில் கிறிஸ்து ஐஎன்னும் யேசு பிறந்தார்.—இவ்விலதமாயுண்டா

ன தலைமுறைகெனல்லாம், ஆபிரகாம் முதல் தாவீதுவரைக்கும் பதினாறுதலைமுறைகளும், தாவீது முதல் பாபேலுக்குச் சிறைப்பட்டிப்போனதுவரைக்கும் பதினாறுதலைமுறைகளும், பாபேலுக்குச் சிறைப்பட்டிப்போனது முதல் கிறிஸ்துவரைக்கும் பதினாறுதலைமுறைகளும்.

யேசு கிறிஸ்து வின் சென்மவிருத்தார் யெசு: அவருடைய மாதாவாகிய மரியாளையோசேப்புக்குவாக்குத்தத்தையானபின்பு, அவர்கள் கூடிவாழ்வதற்குமுன் அவன் பரிசுத்த ஆவியினால் கருப்பவதென்று காணப்பட்டான்.—அவருடைய புருஷனாகிய யோசேப்பு நீதிமானாகையால், அவனை அவதூறுபண்ணவிரும்பாமல், இரகசியமாய் அவனைத்தள்ளிவிட எண்ணங்கொண்டான்.—அவன் இவைகளைச் சிந்தனைபண்ணுகையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குத்தோன்றி, தாவீதின் புத்திரனாகிய யோசேப்பே, நீ உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள அஞ்சவேண்டாம்: அவருடைய கருப்பத்திலுள்ளது பரிசுத்த ஆவியினாலாயிற்று.—அவன் ஒருபுத்திரனைப் பிரசவிப்பான், அவர் உன் தம்முடைய சனங்களை அவர்கள் பாவங்களினின்றும் இராட்சிப்பார், ஆதலால் அவருக்கு யேசுவென்று பெயரிடுவாயாகவென்றான்.—இவைகெனெல்லாம் நடந்ததினால், “பாருங்கன், கன்னியானவன் கருப்பவதென்று ஒரு புத்திரனைப் பிரசவிப்பான், அவருக்கு இம்மானுவேலென்னும் பெயரிடுவார்கள்” என்று,—தீர்க்கதரிசியைக் உட்கொண்டு கர்த்தர் சொல்லியவாக்கு நிறைவேறலாயிற்று: இம்மானுவேலென்பதற்குத் தேவன் நம்முடனிருக்கிறாரென்றருத்தமாம்.—யோசேப்பு நித்திரைதெளிந்து எழுந்தபொழுது தனக்குக் கர்த்தருடைய தூதன் கட்டளையிட்டபடி தன்மனைவியைச் சேர்த்துக்கொண்டான்.—ஆடுகியினும், தன்னால் யேசுவென்று பெயரிடப்பட்ட முத்திரைபுத்திரனை அவன்பெறும்வரைக்கும் அவன் அவனை அறியாதிருந்தான்.

உ. அதிகாரம்.

க. சாஸ்திரிகள் நட்சத்திரத்தினால் நடத்தப்படல்: ஐ. யோசேப்பு யேசுவையும் மரியாளையும் எகிப்துக்குக்கொண்டுபோதல்: ஐ. பேதல்கேழுமில் ஏரோது இராசா குழந்தைகளைக்கொல்லுவத்தல்: ஐ. கிறிஸ்து இஸரவேல் தேசத்

(க. அதி. க.) ஏசா. ஐ.க. யோவா. எ.ச.உ. அப்.உ.க.ஓ. ரோ.க.க. ஆதி.உ.உ.யெ. கலா.க.ஓ. (உ) ஆதி.உ.க.உ.க. ஆதி.உ.க.உ.க. ஆதி.உ.க.க. (க) ஆதி.க.அ.உ.எ., ருத்.ச.யெ., க.நாளா.உ.க.க., (ச) க.சாமு.யெ.க. உ.சாமு.யெ.உ.ச. (எ) க.நாளா.க.ஓ., (ஐ) உ.இரா.உ.யெ.உ.க. (யெ) உ.இரா.உ.ச.யெ.யெ.யெ.யெ. (யெ) க.நாளா.க.ஓ.யெ.க. எஸ்.ரூ.க.க. கி.யெ.உ.க. ஆசா.க.க. (யெ) லூக்.க.க. (யெ) உ.பா.உ.ச.க. (உ) லூக்.க.க. (உ) லூக்.க.க.க. அப்.ச.யெ. (உ) ஏசா.எ.யெ. (உ) யாத்.யெ.உ. லூக்.உ.எ.உ.க.—(உ. அதி.)

துக்குத் திரும்பிவந்து நாசரேத்துரில் வாசம் பண்ணல்.

வரோது இராசாவின்காலத்தில், யூதாவினுள்ள பேதல்கேமிலே யேசு பிறந்தபின்பு, சாஸ்திரிகள் கீழ்த்திசையினின்றu யெரூஷலேமுக்கு வந்து, —பிறந்திருக்கிற யூதரின் இராசா எங்கே; அவரைக்குறித்த நட்சத்திரத்தை நாங்கள் கீழ்த்திசையில்கண்டு, அவரை நமஸ்கரிக்க வந்தோமென்றார்கள்.—வரோது இராசா அதைக்கேட்டதினால், அவனும், அவனோடே யெரூஷலேமியரணைவரும் கலங்கினார்கள்.—அவன், பிரதான ஆசாரியர், சனங்களின் வேதபரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து, சிறிஸ்து எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.—அவர்கள் அவனை நோக்கி, தீர்க்கதரிசி, “யூதாதேசத்திலுள்ள பேதல்கேமே, என் சனங்களாகிய இசுரவேலரைப் பரிபாலனம்பண்ணும் இராசா உன்னிடத்திலே தோன்றுவதினால், யூதாதேசத்திலுள்ள பிரபுகளில் நீ சிறியதல்ல” வென்று எழுதியிருக்கிறான்;—ஆகையால் அப்படியே யூதாதேசத்திலுள்ள பேதல்கேமில் பிறப்பாரென்றார்கள்.—அப்பொழுது வரோது அந்தச்சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, அவர்களுக்கு அந்த நட்சத்திரந்தோற்றின காலத்தை ஆராய்ந்தறிந்துகொண்டு, —நீங்கள் போய் அந்தப்பிள்ளையைக்குறித்து நன்றாய் விசாரித்துப்பாருங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும்போய் அதைநமஸ்கரிக்கும்படிசெய்தியை எனக்குத்தெரிவியுங்கொன்று சொல்லி, அவர்களைப் பேதல்கேழுக்கு அனுப்பிவிட்டான்.—இராசாசொன்னதை அவர்கள் கேட்டுப்பறப்பட்டுப் போனால்; கீழ்த்திசையில் அவர்கள் கண்டநட்சத்திரம் அவர்களுக்குமுன்னேபோய், அந்தப்பிள்ளை இருந்த ஸ்தானம்வரைக்குஞ்சென்று மேலே நின்றது.—அவர்கள் அந்த நட்சத்திரத்தைக்கண்டு மிகுந்த ஆனந்தக்களிப்படைந்தார்கள்.

பின்பு அவர்கள் அந்தவீட்டிலேபிரவேசித்து, அதின்மாதாவாகிய மரியானோடே பிள்ளையைக்கண்டு, வணக்கமாய்விழுந்து, அதை நமஸ்கரித்தார்கள்: அன்றியும் அவர்கள்தங்கள்பொக்கிஷப்பெட்டிகளைத் திறந்து, பொன்னையும், குந்துருவையும், வெள்ளைப்போளத்தையும் அதற்குக்காணிக்கையாய் வைத்தார்கள்.—பின்பு அவர்கள், வரோதினிடைத்தில் திரும்பிப்போகலாகாதென்று சொப்பனத்திலே தேவ எச்சரிப்புப்பெற்று, வேறுவழியாகத் தங்கள் தேசத்துக்குப் புறப்பட்டுப்போனார்கள்.—அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, கர்த்தருடைய தூதன் ஒருவன் சொப்பனத்திலே யோசேப்புக்குத்தரிசனமாகி, வரோது இந்தக் குழந்தையைக் கொலை செய்யத்தேடுவான்: ஆதலால்எழுந்து, குழந்தையைக்கும், அதின்மாதாவையும்கூட்டிக்கொண்டு, எகிப்துதேசத்துக்கு ஓடிப்போ, நான்செய்தியை உனக்குத்தெரிவிக்கும் வரைக்கும் அங்கே தங்குவாயாகவென்றான்.—அப்பொழுது அவன் எழுந்து, இராத்திரியிலே குழந்தையையும், அதின்மாதாவையும் கூட்டிக்கொண்டு, எகிப்துதேசத்துக்குப்போய், —வரோதேயின் மரணபரியந்தம் அங்கே தங்கினான்: அதினால், “எகிப்தினின்றu என் புத்திரனை வரவழைத்தேன்” என்று தீர்க்கதரிசியைக்கொண்டு கர்த்தர் சொல்லுவத்தவாக்குநிறைவேறலாயிற்று.

பின்பு வரோது, தான்சாஸ்திரிகளினால்வஞ்சிக்கப்பட்டதைக்கண்டு மிகவுட்குரோதங்கொண்டும், அந்தச்சாஸ்திரிகளிடத்தில் தான்கேட்டாராய்ந்த காலத்தின்படி, பேதல்கேமிலும், அதின்சகல எல்லைகளிலும் இரண்டுவயதுமுதல் அதற்குட்பட்ட சகல ஆண்பிள்ளைகளையும் கொலை செய்ய ஆட்களை அனுப்பினான்.—அப்பொழுது யெரோமைலே புலம்பலும், அழுகையும், மகாதுக்கசத்தமும் கேட்டன, இராகெல் தன்பிள்ளைகள் இல்லையென்று அவர்கள் நிமித்தம் அழுதுகொண்டிருக்கிறது, அவன் ஆறுதலுக்கு இடங்கொடான்” என்று, —வரோமியா தீர்க்கதரிசி யெயினால் சொல்லப்பட்டவாக்கு நிறைவேற்றிற்று.

பின்பு வரோது இறந்தபொழுது, சொப்பனத்தில் கர்த்தருடைய தூதன் ஒருவன்யோசேப்புக்குத்தோன்றி, —நீ எழுந்து, குழந்தையையும் உய அதின்மாதாவையும் கூட்டிக்கொண்டு, இசுரவேல்தேசத்துக்குப்போ! பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்களென்று சொல்ல, —அவன் எழுந்து, குழந்தையையும் உய அதின் மாதாவையும் கூட்டிக்கொண்டு இசுரவேல்தேசத்துக்குவருகையில், —அர்கிலேயு தன் உயிதாவாகிய வரோதினப்பட்டத்துக்குவந்து, யூதேயாவை அரசாளுகிறுனென்று கேள்விப்பட்டும், அங்கேபோகப்பயந்தான்: அப்பொழுது சொப்பனத்தில் அவன் தேவஎச்சரிப்புப்பெற்று, விலகிக் கலிலேயாநாட்டின் திசைகளுக்குப்போய், —நாசரேத்தென்னுமூரில் வந்து வாசம்பண்ணினான்: இப்படியே “நசரீயன் என்னப்படுவார்” என்று தீர்க்கதரிசிகளினாலே சொல்லப்பட்டவாக்குநிறைவேற்றிற்று.

ஈ. அதிகாரம்.
க. யோவானின் விருந்தாந்தம்: எ. அவன் ஞானஸ்நானம் பிரசித்தப்படுத்தல்: டி. சிறிஸ்து அவனிடைத்தில்வந்து ஞானஸ்நானம்பெறல்.

அக்காலத்திலே யோவான்ஸ்நானன் யூதேயாவின்வனத்தில்வந்து, —பரமஇராச்சியஞ்சமீபித்து வந்தபடியால், மனத்திரும்புங்களென்று பிரசங்கம்பண்ணினான். —“கர்த்தாவின் வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருடைய பாதைகளைச்

(க) லூக்.உ.சு.சு.எ. ஆதி.யுகூ. (உ) லூக்.உ.யுகூ. நாகூ.உ.சு.யெ. ஏசா.சு.யுகூ. (ச) உ.நாளா.கூ.யெ. உ.நாளா.கூ.யுகூ. மல்.உ.எ. (ஈ) மீகா.ஓ.உ.யோவா.எ.சு.உ. வெளி.உ.உ.எ. (யுகூ) சங்.எ.உ.யுகூ.ஏசா.சு.யுகூ. (யெ) ஜெ.யுகூ.க. (யெ) லூக்.உ.கூ.க. (உகூ) யோவா.க.சு.ஓ.நியா.யுகூ.க.சா.மு.க.யுகூ.—(கூ. அதி. க.) யோவா. க.உ.அ. யோசு.யெ.யெ. (உ) தானி.உ.சு.சு. (கூ) ஏசா.சு.யுகூ. யோவா.க.உ.கூ.

செவ்வைபண்ணுவகனென்பதை, வனத்தில் ஒரு வன் சத்தமிட்டுச் சொல்லுவான்," என்று ஏசாயா தீர்க்கதரிசியினூற் குறிக்கப்பட்டவன் இவனே.-
 ௪ இந்தியோவான் ஒட்டகமயிர் உடையைத்தரித்து, தன் அரையிலே வார்க்கச்சுக்கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளிகளுங் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தன.—அப்பொழுது யெருஷலேமியரும், யூதேயா தேசத்தாரணவரும், யோர்தான்நதியைச் சேர்ந்த சற்றுப்புறத்தார்யாவரும் புறப்பட்டு அவனிடத்தில் போய், -தங்கள் தங்கள் பாவங்களை உணர்ந்துசொல்லி, அவனலே யோர்தானில் ஞானஸ்நானம்பெற்றார்கள்.
 ௭ மேலும் அவன், பரிசேயரிலும், சதுசேயரிலும் அநேகர் தன்னை ஞானஸ்நானம்பெறவருவதைக்கண்டு, அவர்களைநோக்கி, விரியன் குட்டிகளே, வருங்கோபத்துக்குத் தப்பிக்கொள்ள உங்களுக்கு உணர்த்தினவன்யாவன்.—மனத்திரும்புதலுக்குத்தக்க கனிகளைக் கொடுங்கள்.—ஆபிரகாம் எங்களுக்குப் பிதாவென்று சொல்லும்படி, உங்கள் உள்ளத்திலே நினைத்துக் கொள்ளாதிருங்கள்: ஆபிரகாளுக்குத் தேவன் இந்தக்கற்களிலும் பின்னாகளைத் தோற்றுவிக்க வல்லவராயிருக்கிறாரென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—இப்பொழுது கோடரி மரங்களின்வோராகில் வைத்திருக்கின்றது: ஆதலால் கல்லகனிகொடாத மரங்கெனல்லாம் வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும்.—நீங்கள் மனத்திரும்பும்பொருட்டு நான் சலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கிறேன்: எனக்குப்பின் வருபவர் என்னிலும் வல்லவர், அவருடையபாதரட்சைகளை எந்தவும் நான் பாததிரனல்ல: அவரே பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுப்பார்.—அவருடையகையில் தூற்றுக்கடை இருக்கின்றது, அவர் தமது களம்முருகுவதையும் விளக்கி, தமது கோதுமையைக் குருசியத்திற்குச் சர்ப்பார்; பதரையோ, அவியாத அக்கினியினால் தகிப்பாரென்றான்.
 ௧௦ அப்பொழுது யேசு, யோவானிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி, கல்லையாவைவிட்டு, யோர்தான்னணடையில் அவனிடத்தில் வந்தார்.-
 ௧௧ யோவான் அவரைமறுத்து, உம்மாலே நான் ஞானஸ்நானம்பெறுவது அவசியமாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமாவென்றான்.—அப்பொழுது யேசு அவனைநோக்கி, இப்படி எந்த நீதியையும் நிறைவேற்றுவது நமக்குக்கடமை: ஆதலால் இப்பொழுது சம்மதிக்கவேண்டுமென்றெனினால், அவன் சம்மதித்தான்.—யேசு ஞானஸ்நானம்பெற்று, சலத்தைவிட்டு ஏறிவந்தவுடனே வானம் அ

வருக்குத் திறக்கப்பட, தேவனுடைய ஆவியுருவைப்போல் இறங்கி அவர்மேல்வருகிறதை அவன்கண்டான்.—மேலும் இவர் எனது அன்பாய் எனகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறெனென்று ஒருவாக்கு வானத்தினின்றும் பிறந்தது.

ச. அதிகாரம்.

௧. கிறிஸ்துச் சோதிக்கப்படல்: ௨௨. அவர் கப்பர்நாகுடூரில் வாசம்பண்ணல்: ௨௭. அவர்சவிசேஷத்தைப்பிரசுத்தப்படுத்தல்: ௨௮. பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் என்பவர்களைத்தம்மிடத்தில் வரவழைத்தல்: ௨௯. கிறிஸ்து வியாதிபுன்னவர்களைச்சொல்லப்படுத்தல்.

பின்பு யேசு, பிசாசினலேசோதிக்கப்படும்படி ஆவியினால் வனத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, -நாற்பதுநாள் இரவும்பகலும் உபவாசமாயிருந்தார்; பின்பு அவருக்குப்பசியுண்டாயிற்று.—அப்பொழுதுசோதிக்கிறவன் அவரிடத்தில் வந்து, நீ தேவனுடைய குமாரனாயிருந்தால் இந்தக்கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடென்றான்.—அதற்குத்தரமாக அவர், “மனிதன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, கர்த்தருடைய வாயினின்றும்புறப்படும் எந்த வாக்கினாலுஞ் சேவிக்கிறான்,” என்றுஎழுதியிருக்கின்றதென்றார்.—அப்பொழுதுபிசாசானவன் அவரைப்பரிசுத்தநகரத்திற்குக் கொண்டுபோய், அவரைத்தேவாலயத்தின் மேல் உப்பரிசையில் நிறுத்தி, -அவரிடத்தில், “அவர் உன்னைக்குறித்துத் தம்முடையதூதர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் உன்பாதக் கல்லில் இருநுதபடிக்கு உன்னைக்கைகளில் ஏந்திக்கொள்வார்கள்,” என்று எழுதியிருக்கின்றது: ஆகையால், நீ தேவனுடைய குமாரனானால் தாழ்க்குதியென்றான்.—அதற்கு யேசு, “உன் தேவனாகிய கர்த்தாவைப் பரிட்சை செய்யாதிருப்பாயாக,” என்று எழுதியிருக்கின்றதென்றார்.—மறுபடியும் பிசாசானவன் அவரை மிகவுமுயர்ந்தமலையின்மேல்கொண்டுபோய், உலகத்திலுள்ள இராச்சியங்கள் எல்லாவற்றையும், அவைகளின் மகிமையையும் அவருக்குக்காண்பித்தது, -அவருடனே, நீ விழுந்து என்னைத்தொழுதாயானால், இவையெல்லாவற்றையும் உனக்குத் தருவேனென்றுசொல்ல, -யேசு அவனைநோக்கி, சாத்தானே, அப்புறம்போ: “உன் தேவனாகிய கர்த்தாவைத் தொழுதுகொண்டு, அவர் ஒருவரையே சேவிப்பாயாக,” என்று எழுதியிருக்கின்றதென்றார்.—அப்பொழுது பிசாசு அவரை விட்டுப்புறப்பட்டுப்போக, தேவதூதர்கள்வந்து அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
 பின்பு யோவான் காவலில்வைக்கப்பட்டார் ௨௨

(௪) உ.இரா.க.அ. சக.ய.க.ச. லேவி.ய.க.உ.உ. க.சாமு.ய.ச.உ.இ.உ.க. (௫) லூக்.௧.௭. (௬) அப்.ய.க.ச.ய.அ. (௭) லூக். ௧.௭.அ.க. ரோ.௫.௧. க.தெச.க.ய. (௮) யோவா.அ.௧.௧.௧. அப்.ய.க.உ.க. ரோ.௪.க.ய.க.ய. (௯) லூக்.ய.க.௭.க. யோவா.ய.இ.க. (௧௦) யோவா.க.ய.இ.உ.க.௧.௧. அப்.க.இ. அப்.ய.க.ய.க. ஏசா.௪.௧. மல்.௧.உ. அப்.உ.க.ச. க.கொரி.ய.உ.ய.க. (௧௧) மல்.௧.௧. மல்.௪.க. (௧௨) ஏசா.௪.உ.க.யோவா. ௧.௧.௨.௧. (௧௩) யோவா.ய.உ.உ.அ. சங்.உ.௭. ஏசா.௪.உ.க. லூக்.௧.௧.௫. எபே.க.இ. கொலோ.க.ய.க. உ.பேதுரு.க.ய.எ.—(௪) அதி. க.) லூக்.௪.௧. க.இரா.ய.அ. ய.உ. எசேக்.௧.ய.ச. அப்.அ.௧.௧. (௪) உபா.அ.க. (௫) நிதி.ய.க.க. ய.அ.ஏசா.இ.உ.க.வெளி.ய.க.உ. (௬) சங்.௧.க.ய.க. ய.உ. (௭) உபா.சு.ய.க. (௮) உபா.சு.ய.க. யோச.உ.ச.ய.ச. க.சாமு.௭.க. (௧௦) எபி.க.ய.ச. (௧௧) யோவா.௪.௪.௧.

னென்று யேசு கேள்விப்பட்டோ, கவிலேயாவுக்குப் போய், — நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தாலியென்னும் இவைகளின் எல்லைகளிலேசமுத்திரதீர்த்திலுள்ள கப்பர்நாகுமியற் சென்றவா யசு சம்பண்ணினார்.—அதினால், “கடற்கரை அருகிலும், யோர்தானுக்கப்புறத்திலுமுள்ள அந்நியருடைய கவிலேயாதேசமாகிய செபுலோன் தேசத்தாரும், நப்தாலி தேசத்தாரமாகிய இருளிலேயிருக்கிற சனங்கள் பெரிய ஒளியைக் கண்டிடு டார்கள்.—மரணநிழல் பொருந்திய திசையிலிருந் யசு தவர்கள்மேல் ஒளி பிரகாசித்தது,” என்று,—ஏசாயாதீர்க்கதரிசுசொல்லியவாக்கு நிறைவேற்றிற்று. ௨௭ அதுமுதல் யேசு பரம இராச்சியஞ் சமீபித்தது, ஆகையால் மனந்திரும்புங்களைன்று பிரசங்கிக்கத்தொடங்கினார்.

௨௮ அவர்கவிலேயாவின்சமுத்திரதீர்த்தில் உலாவுகையில், மீன்பிடிக்கிறவர்களான பேதுருவென்னுஞ்சீமோனும், அவனுடைய சகோதரன் அந்நிரேயாவாகிய இருவருங்கடலிலேவலைவீசுகிற யசு தைக்கண்டு,—அவர்களை நோக்கி, என்னைப்பின்பற்றிவாருங்கள், நான் உங்களை மனுஷரைப்பிடிக்கிறவர்களாக்குவேனென்றார்.—உடனே அவர்கள்வலைகளைவிட்டு, அவரைப்பின்பற்றினார்கள்.—அவர் அவ்விடம்விட்டுப் போகையில், செபேதேயுவின் புத்திரானுகிய யாக்கோபு, அவன் சகோதரானுகிய யோவான் என்னும் வேறி ரண்டு சகோதரர், தங்கள் பிதாவாகிய செபேதேயுவுடனே படவில் தங்கள் வலைகளைத்தைத்துக் கொண்டிருக்கக்கண்டு, அவர்களையும் அழைத்த உடதார்.—உடனே அவர்கள் படவையும், தங்கள் பிதாவையும்விட்டு அவரைப்பின்பற்றினார்கள்.

௨௯ பின்பு யேசு, அவர்களுடைய ஆலயங்களில் உபதேசஞ்செய்து, இராச்சியத்தின்சுவிசேஷத்தைப்பிரசங்கித்து, கவிலேயாவிலெங்குஞ்சென்று, சனங்களின் சகலவித விவாகுகளையும், சகலவித நோய்களையும் மாற்றினார்.—அதினால் ஜீரியதேசம் என்கும் அவருடைய கீர்த்தி பரம்பியிருந்தது; பலவிதமான விவாகுகளையும், வேதனைகளையுமுடைய பிணியாளிகள் யாவரையும், பிசாசுபிடித்தவர்களையும், சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவர் அவர்களைச் சொஸ்தப்படுத்தி உடனார்.—கவிலேயாவிலும், தெக்கப்போலியிலும், யெருஷலேமிலும், யூதேயாவிலும், யோர்தான் நதிக்கு அப்புறத்திலுமிருந்துவருசனங்கள்வந்து அவரைப்பின்பென்றார்கள்.

௫. அதிகாரம்.

க. கிறிஸ்து மலையின்மேல் உபதேசித்தல்: ௩.

வாழ்வுடையவர் இன்னொரென்பதை நிருணீதல்: ௩௩. தம்முடையசீஷரை உப்புக்கும், ஒளிக்கும், ஒப்பிடல்: ௨௭. கிறிஸ்துத்தாம்கட்டளைநிறைவேற்றும்படி தோன்றினொரென்பதைச் சொல்லல்: ௨௬.கொலை,ருரோதம்இவைகளைவி லக்கல்: ௨௭. பரதாரகமனத்தைவி லக்கல்: ௩௩. பொய்யானையிடுவதைவி லக்கல்: ௩௮. நிந்தனை செய்வதைவி லக்கல்: ௪௧. சத்துருக்களுக்கு என்மைசெய்யக்கட்டளையிடல்.

அவர் திரளானசனங்களைக்கண்டு மலையின்மே லேறினார். அவர் உட்காந்தபின்பு, அவருடைய சீஷர் அவரிடத்திலுவந்தார்கள்:—அப்பொழுது அவர் தமதுவாய்திறந்து, அவர்களுக்கு உபதேசிக்கத்தொடங்கினார்.—ஆவியில் எளிமையுள்ளவர்கள் வாழ்வுடையவர்கள்: பரமஇராச்சியம் அவர்களுக்கேயுரியது.—துக்கப்படுகிறவர்கள் வாழ்வுடையவர்கள்: அவர்கள் ஆறுதலைஅடைவார்கள்.—தாழ்ந்தசிர்தையுள்ளவர்கள் வாழ்வுடையவர்கள்: அவர்கள் பூமியைச்சுத்தரித்துக் கொள்வார்கள்.—நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் வாழ்வுடையவர்கள்: அவர்கள் திருத்திஅடைவார்கள்.—இரக்கமுள்ளவர்கள் வாழ்வுடையவர்கள்: அவர்கள் இரக்கத்தைப்பெறுவார்கள்.—சுத்தமானஇருதயமுள்ளவர்கள் வாழ்வுடையவர்கள்: அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.—சமாதானத்தை நடப்பிக்கிறவர்கள் வாழ்வுடையவர்கள்: அவர்கள் தேவனுடைய புத்திரரென்னப்படுவார்கள்.—நீதியினியித்தந் துன்பப்படுகிறவர்கள் வாழ்வுடையவர்கள்: பரமஇராச்சியம் அவர்களுக்கேயுரியது.—என்னிமித்தம் மனுஷர் உங்களை நிந்தித்து, துன்பப்படுத்தி, சகலவித தீமொழிகளையும் உங்கள்மேல் பொய்யாய்ச்சொன்னார்களானால், நீங்கள் வாழ்வுடையவர்கள்.—சந் உடதோஷப்பட்டு மிகவுங்களிகுருங்கள்: பரமண்டலத்தில் உங்களுக்கு மிகுந்தபலன்கிடைக்கும்: பூருவகாலத்திலுள்ள தீர்க்கதரிசிகளையும் இவ்விதமாய்த்துன்பப்படுத்தினார்கள்.

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்: உப்பானதுசாரமற்றுப்போனால், திரும்ப யாதினால் சாரமாக்கப்படும்; இனிஅதுவெளியேகொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதக்கப்படுவதற்குமேயன்றி, வேறொன்றுக்குமுதவாது.—நீங்கள் உயலகத்திற்கு ஒளியாயிருக்கிறீர்கள். மலையின்மேலுள்ளநகரம் மறைந்திருக்கமாட்டாது.—மனுஷர் விளக்கைக்கொளுத்தி, மரக்காலால் மூடிவையாமல் ஒருதண்டின்மேல்வைப்பார்கள்; அதினால் அதுவீட்டிலுள்ளயாவருக்கும் ஒளிகொடுக்கும்.—அப்படியே மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரமண்டலத்திலுள்ள உங்கள்பிதாவின்

(௨௪) ஏசா.௧.௧௨. ஏசா.௪௨.௭. (௨௭) மாற்.௧.௨௬.௨௭. (௨௮) யோவா.௧.௪௨. (௨௯) லூக்.௫.௨௬. (௩௦) லூக்.௨௮. (௩௧) மாற்.௧.௨௬. (௩௨) மாற்.௧.௨௬. (௩௩) மாற்.௧.௨௬. (௩௪) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௩௫) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௩௬) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௩௭) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௩௮) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௩௯) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௪௦) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௪௧) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௪௨) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௪௩) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௪௪) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௪௫) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௪௬) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௪௭) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௪௮) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௪௯) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௫௦) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௫௧) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௫௨) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௫௩) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௫௪) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௫௫) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௫௬) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௫௭) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௫௮) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௫௯) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௬௦) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௬௧) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௬௨) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௬௩) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௬௪) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௬௫) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௬௬) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௬௭) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௬௮) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௬௯) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௭௦) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௭௧) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௭௨) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௭௩) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௭௪) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௭௫) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௭௬) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௭௭) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௭௮) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௭௯) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௮௦) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௮௧) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௮௨) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௮௩) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௮௪) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௮௫) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௮௬) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௮௭) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௮௮) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௮௯) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௯௦) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௯௧) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௯௨) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௯௩) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௯௪) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௯௫) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௯௬) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௯௭) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௯௮) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௯௯) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪. (௧௦௦) ஏசா.௬.௨. யோவா.௨.௨. உ.கொரி.௧.௭. வெளி.௨.௧.௪.

மகிமை பிரகாசிக்கப்பண்ணும்பொருட்டு, உங்களினையாவர்களுக்குமுன் பிரகாசிக்கக்கடவது.

௮௭ நியாயப்பிரமாணத்தையும், தீர்க்கதரிசனவாக்கியங்களையும் ஒழிப்பதற்கு நான் வந்தேனென்று நீங்கள் நினைக்கவேண்டாம்: அவைகளை ஒழிக்கிறதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.—

௮௮ வேதப்பிரமாணம் முழுவதும் நிறைவேறுவதேயன்றி, வானமும் பூமியும் ஒழியும்வரைக்கும் அதில் ஒரு சிறு எழுத்தாயினும், ஒரு எழுத்தின் உறுப்பாயினும் ஒழிந்துபோவதில்லையென்றுமெய்யாய் உங்களுக்குச்சொல்லுகிறேன்.—ஆதலால் இந்தக்கட்டளைகளில் மிகவுஞ்சிறிய ஒருகட்டளையையாயினும், அவ்வண்ணமே மனுஷருக்கு உபதேசிக்கிறவனெவனோ, அவன்பரமஇராச்சியத்தில் மிகவுஞ்சிறியவனென்றெண்ணப்படுவான்: அவைகளின்படி செய்தும், உபதேசித்தும் வருகிறவனோ, பரமஇராச்சியத்தில் பெரியவனென்றெண்ணப்படுவான்.—வேதபாரகரும், பரிசேயருமானவர்களின் நீதியிலும் உங்கள்நீதி அழியுத்தமல்லாதிருந்தால், நீங்கள் பரமஇராச்சியத்தில் ஒரு பொழுதும் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச்சொல்லுகிறேன்.

௮௯ கொலைசெய்யாயாகவென்றும், கொலைசெய்பவன் நியாயத்தீர்ப்புக்குப்பாத்திரனென்றும் பூருவத்தாருக்குச்சொல்லுகிறேன்.

௯௦ டீர்வர்கள்.—நியாயமில்லாமல் தன் சகோதரன்மேல் கோபங்கொன்பவனெவனோ, அவன் நியாயத்தீர்ப்புக்குப்பாத்திரனாவான்: தன் சகோதரனைப் புத்தியினனென்பவனெவனோ, அவன் பெரிய சங்கத்தீர்ப்புக்குப் பாத்திரனாவான்: அவனை மூட்டென்பவனெவனோ, அவன் நரக அக்கினிக்குப் பாத்திரனாவான் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—ஆதலால் நீ வேதிகையினிடத்தில் உன் காணிக்கையைக் கொண்டுவந்த சமயத்தில், உன்மேல் உன் சகோதரனுக்கு விரோதமுண்டென்று அங்கே நினைவகொள்வாயாயிடுகில்,—அந்த வேதிகைக்குமுன் உன்காணிக்கையைவைத்துவிட்டு, போய், முன்பு உன்சகோதரனுடனே ஒப்புரவாகி, பின்பு வந்து உன்காணிக்கையைச் செலுத்துவாயாக.—உன் எதிராளி உன்னை நியாயாதிபதியிடத்தில் ஒப்பியாமலும், அந்த நியாயாதிபதி உன்னைத் தலையாரியிடத்தில் ஒப்பியாமலும், நீ சிறைச்சாலையிலவைக்கப்படாமலுமிருக்கும்படி, நீ சீக்கிரமாய் உன் எதிராளியுடனே வழியிலிருக்கிறபொழுது அசுவனுடன் இணங்கிக்கொள்வாயாக.—இல்லாவிட்டால் நீ ஒருகாசாகிவங்குறையாமல் முழுமையுஞ்செலுத்தும்வரைக்கும், அவ்விடத்தை

விட்டுத் திரும்பிவரமாட்டாயென்று மெய்யாக உனக்குச் சொல்லுகிறேன்.

விபசாரஞ் செய்யாயாகவென்று, பூருவத்தா உளருக்குச் சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டீர்கள்.—ஒரு ஸ்திரியை இச்சித்துப்பார்க்கிறவனெவனாவனோ, அவன் தன் இருதயத்தில் அவனுடன் விபசாரஞ் செய்தாயிற்றென்று நான் உங்களுக்குச்சொல்லுகிறேன்.—ஆதலால் உன்வலக்கண உனக்கு இடறுவரப்பண்ணினால், அதைத்தோண்டி எறிந்துவிடு: உன்சீரீரம் முழுவதும் நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்றுகெட்டுப்போவதே உனக்கு நலம்.—உன்வலக்கண உனக்கு இடறுவரப்பண்ணினால், நய அதைத்தறித்து எறிந்துவிடு: உன்சீரீரம் முழுவதும் நரகத்தில்தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்றுகெட்டுப்போவதே உனக்கு நலம்.—ஒருவன் தன் மனைவியைத்தள்ளிவிடுகையில், தொடராமுறி அவனுக்குக் கொடுக்கக்கடவனென்று சொல்லப்பட்டிருக்கின்றது.—விபசாரநிமித்தத்தினால், எவனொருவன் தன் மனைவியைத்தள்ளிவிட்டால், அவன் அவனைவிபசாரஞ் செய்யப்பண்ணுகிறானென்றும், தள்ளிவிடப்பட்டவனை எவனொருவன் விவாகப்பண்ணினால், அவனும் விபசாரஞ் செய்கிறானென்றும் நான் உங்களுக்குச்சொல்லுகிறேன்.

அன்றியும், பொய்யான இடாதிருப்பாயாகவென்றும், உன் ஆணைகளைக் கர்த்தருக்குச் செலுத்தவாயாகவென்றும் பூருவத்தாருக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டீர்கள்.—நானே உங்களுக்கு இவ்வாக்குச் சொல்லுகிறேன், நீங்கள் எவ்விதத்திலுஞ்சத்தியம்பண்ணலாகாது; வானத்தைக்கொண்டுசத்தியம்பண்ணலாகாது; அது தேவனுடைய சிக்காசனம்: பூமியைக்கொண்டு சத்தியம்பண்ணலாகாது; அது அவருடைய பாத்தீம்:—யெரூஷலேமைக் கொண்டுசத்தியம்பண்ணலாகாது; அதுமகாஇராசாவின் நகரம்.—உன்சிரசைக்கொண்டுசத்தியம்பண்ணலாகாது; அதின் மயிரில் ஒன்றையாவது வெண்மையாக்கவாயினும், கருமையாக்கவாயினும் உனக்குவல்லமைஇல்லை.—உள்ளதைஉள்ளதென்றும், இல்லதை இல்லதென்றுஞ்சொல்லக்கடவீர்கள்: இவைகளுக்கு அதிகமானது நீ மையிலிருந்துவினைகின்றது.

கண்ணுக்குப் பிரதியாகக் கண்ணும், பல்லுக்காய்குப் பிரதியாகப் பல்லுமென்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்: நானே உங்களுக்கு இவ்வாக்குச் சொல்லுகிறேன்,—நீமை நுக செய்தவனுடனே நீங்கள் எதிர்த்து நிிற்கலாகா

(௮௭) ரோ.௩.௧௬. கலா.௩.௨௪. (௮௮) ஹக்.யசு.௮௭. (௮௯) யாக்.உ.௮. (௯௦) ரோ.௩.௧௬. (௯௧) யாத்.உ.௮.௮. உபா. ௩.௮. (௯௨) க.யோவா.௩.௮. உசா.மு.௬.௮. யாக்.உ.௮. (௯௩) யோபு.௪.௮. க.திமோ.உ.௮. க.பேதுரு. ௩.௭. (௯௪) நீதி.௨.௮. ஹக்.யெ.௮.௮. ஏசா.௮.௮. (௯௫) யாத்.உ.௮. (௯௬) யோபு.௩.௬. நீதி.௬.௮. உசா.மு.௮.௮. (௯௭) ரோ.௮.௮. க.கொரி.௩.௮. கொலோ.௩.௮. (௯௮) உபா.௨.௮. மாற்.௮.௮. (௯௯) ஹக். யசு.௮. ரோ.௭.௬. க.கொரி.௭.௮. (௧௦௦) யாத்.உ.௮. எண்.௩.௮. உபா.௨.௮. (௧௦௧) யாக்.௩.௮. ஏசா. ௬.௬. (௧௦௨) சங்.௪.௮. (௧௦௩) கொலோ.௪.௬. யாக்.௩.௮. (௧௦௪) யாத்.௨.௮. (௧௦௫) நீதி.௮.௮. ரோ.௮.௮. யசு.௬. க.கொரி.௬.௮. க.தெசு.௩.௮. க.பேதுரு.௩.௬. ஏசா.௩.௮. புல.௩.௮.

து: ஒருவன் உன் வலக்கன்னத்தில் அடித்தால், மறுகன்னத்தையும் அவனுக்குத் திருப்பிச்சாய்.-
 ௪௮ ஒருவன் உன் வஸ்திரத்தை எடுக்க உன்னுடனே வழக்காடினால், அவனுக்கு உன் மேல்அங்கியை சக யும்விட்டுவிடு.—ஒருவன் உன்னை ஒருநாழிகை வழிவரும்படிவலாற்காரம்பண்ணினால், அவனு சஉ டனே இருநாழிகைவழி நடந்துபோ.—உன்னிடத்தில்வேண்டிக்கொள்ளுகிறவனுக்குக்கொடு, உன்னிடத்தில் கடன் வாங்கவிரும்புகிறவனுக்குப்பராமுகம்பண்ணாதே.

௪௯ நீ பிறினைநேசித்து, உன் சத்தருவைப் பகைக்கக்கடவாயென்றொசால்வியவாக்கைக்கேள்விப் ௪௪ பட்டிடர்கள்.—நானே உங்களுக்கு இவ்வாக்கைச்சொல்லுகிறேன், உங்கள் சத்தருக்களைநேசியுங்கள், உங்களைச்சபிக்கிறவர்களைஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள், உங்களை நிர்த்தித்து, உங்களைத்துன்பப்படுத்துகிறவர்கள் நிமித்தம் வேண்டதல்பண்ணுகள்.—அதினால் நீங்கள்பரமண்டலத்திலுள்ளஉங்கள்பிதாவுக்குப்பிள்ளைகளாவீர்கள்: அவர் தீயவர்கள்மேலும், நல்லவர்கள்மேலும் தமது சூரியன் உதிக்கவும், நீதியுள்ளவர்கள்மேலும், அநீதியுள்ளவர்கள்மேலும்மழைபெய்யவும்பண்ணுகிறார்.—
 ௪௬ உங்களை நேசிக்கிறவர்களைமாத்திரம் நீங்கள் நேசிப்பீர்களாகில், உங்களுக்கென்னபலன்வரும்; ஆய்க்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா.—
 ௪௭ உங்கள் சகோதரரைமாத்திரம்நீங்கள்வாழ்த்துவீர்களாகில், நீங்கள்செய்கிறவிசேஷமென்ன, ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்களல்லவா;—ஆதலால் பரமண்டலத்திலுள்ள உங்கள் பிதாப்பூரணசற்குணமுள்ளவராயிருக்கிறதுபோல், நீங்களும்பூரணசற்குணமுள்ளவர்களாவீர்களாக.

கா. அதிகாரம்.

௧. தருமஞ்செய்யும் வகையைக்காட்டல்: உ. நன் கொடைகொடுக்கும் முறையைத்தெரிவித்தல்: ௬. பிரார்த்தனைசெய்யும்வகையை உணர்த்தல்: ௮. உபவாசஞ்செய்யும் விதத்தைக்குறித்தல்: ௯. உலகப்பொருளைச் சம்பாதிப்பதைக்குறித்துப் போதனைசொல்லல்: ௧௨. மெய்த்தேவபத்திதேடுவது அவசியமெனக்கூறல்.

நீங்கள், மனுஷர்காணும்பொருட்டாய் அவர்களுக்குமுன்பாக உங்களுடையததைச் செய்யாதபடி சாவதானாயிருங்கள்: செய்தால், பரமண்டலத்திலுள்ள உங்கள் பிதாவினிடத்தில் ஒருபலனையும் பெறமாட்டீர்கள்.—ஆதலால் கபடிகள், மனுஷரால் புகழப்படும்படி ஆலயங்களிலும் வீதிகளிலுஞ் செய்வதுபோல, நீயும் தருமஞ்செய்யும்பொழுது உனக்குமுன்பாகத்தாரைஊதுவிட

கவேண்டாம். அவர்கள் தங்கள் பலனைப்பெற்றார்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—உன்தருமம் அந்தரங்கமாயிருக்கும்படி, நீ தருமஞ்செய்யும்பொழுது, உன் வலக்கைசெய்வதை உன் இடக்கை அறியலாகாது:—அப்பொழுது அந்தரங்கத்திலுள்ளதைப்பார்க்கிற உன் பிதா, தாமேபிரத்தியட்சமாய் உனக்குப்பலனளிப்பார்.

நீ பிரார்த்தனைசெய்யும்பொழுது, கபடிகளைப்போலிருக்கலாகாது: அவர்கள் ஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும்நின்று, மனுஷர்காணும்படி பிரார்த்தனைசெய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுடைய பலனைப்பெற்றார்களென்று மெய்யாய் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—நீ பிரார்த்தனை செய்யும்பொழுது, உன் உள்ளறையில் பிரவேசித்து, அதின்கதவைப் பூட்டி நனப்பிப்பு, அந்தரங்கத்திலுள்ள உன் பிதாவை நோக்கிப் பிரார்த்தனைசெய்; அப்பொழுது அந்தரங்கத்திலுள்ளதைப்பார்க்கிற உன் பிதா, பிரத்தியட்சமாய் உனக்குப்பலனளிப்பார்.—ஆதலால் பிரார்த்தனைசெய்யும்பொழுது, நீங்கள் அஞ்ஞானிகளைப்போல் வீணாய்வசனிக்கலாகாது: அவர்கள் தாங்கள் அதிகமாய்வசனிக்கிறதினிமித்தங்கேட்கப்படுவோமென்று நினைக்கிறார்கள்.—நீங்கள் அவர்களைப்போலச் செய்யாதிருங்கள்: நீங்கள் உங்கள்பிதாவிடத்தில்வேண்டதல்செய்யுமுன், உங்களுக்கு இன்னதுவேண்டுமென்று அவர் அறிந்திருக்கிறாரே.—ஆதலால் நீங்கள் இவ்விதமாய்ப் பிரார்த்தனைபண்ணுங்கள்: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.—உம்முடைய இராச்சியம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலேசெய்யப்படுகிறதுபோலப்பூமண்டலத்திலேயுஞ் செய்யப்படுவதாக.—இன்றைக்கு எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை எங்களுக்குத்தாரும்.—எங்கள் கட்டுளைகளுக்கு நாங்கள் மன்னிக்கிற உடையோல, நீர் எங்கள் கட்டுக்களை எங்களுக்கு மன்னித்தருளும்.—நாங்கள் சோதனையில் பிரவேசியாதபடிசெய்து, தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்: இராச்சியமும், வல்லமையும், மகிமையுஞ் சதாகாலங்களிலும் உமக்கேயுரியவைகள். ஆமென்.—மனுஷர்செய்த தப்பிதங்களை யிசநீங்கள் மன்னிப்பீர்களானால், உங்கள் பரமபிதாவும் உங்களுக்கு மன்னிப்பார்:—மனுஷர் யெசுசெய்த தப்பிதங்களை நீங்கள் மன்னியாதிருப்பீர்களாகில், உங்கள்பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார்.

மேலும் நீங்கள் உபவாசம்பண்ணும்பொழுது கபடிகளைப்போல் முகவாட்டத்தைக்காட்ட

(௪௨) உபா.யெ.அ.யி. (௪௯) லேவி.யெ.யி. உபா.உக.சு. (௪௪) ரோ.யெ.யெ.உ.யி. லூக்.உக.௬. அப்.எ.கல. க.கொரி.ச.யெ.யெ. க.பேதுரு.உ.உக. (௪௬) யோபு.உ.உக. (௪௬) லூக்.சு.கூ. (௪௮) ஆதி.யெ.எ.க. லேவி.யெ.உ. கொலோ.க.உ. யாக்.ச.சு. க.பேதுரு.க.யெ.யெ. எபே.உ.க.—(க.அதி. க.) உபா.உச.யெ. தானி.ச.உ. உ.கொரி.க.க.யி. (உ) ரோ.யெ.அ. (௪) லூக்.யெ.யெ. (௬) உ.இரா.ச.கூ. (எ) பிர.உ.உ.க.இரா.யெ.உ.உ.க. (க) லூக்.யெ.உ. (யி) அதி.உக.கூ.சு. அப்.உ.க.யெ. சங்.கூ.உ.யெ.உ.க. (யெ) யோபு.உ.உ.யெ. நீதி.கூ.க. (யெ) அதி.யெ.உ.க. (யெ) லூக்.உ.உ.ச.யெ.சு. க.கொரி.யெ.யெ. உ.பேதுரு.உ.க. வெளி.கூ.யெ. யோவா.யெ.யெ. க.காநா. உ.க.யெ. (யெ) மாற.யெ.உ.உ.எ. எபே.ச.கூ. கொலோ.கூ.யெ. யாக்.உ.யெ. (யெ) ஏசா.உ.யெ.

வேண்டாம்: அவர்கள்தாங்கள் உபவாசமாயிருப்பதை மனுஷர்காணும்படி, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள். அவர்கள் தங்களுடைய பலனைப் பெற்றார்களென்று நான் மெய்யாய் யெ உங்களுக்குச் சொல்லுகிறேன்.—**17** உபவாசம் பண்ணும்பொழுது, அந்த உபவாசிப்பு மனுஷருக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலுள்ள உன்பிதாவுக்கே காணப்படும்படி, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவக்கடவியவாய்.—அப்பொழுது அந்தரங்கத்திலுள்ளதைப் பார்க்கிற உன்பிதா, வெளிப்படையாய் உனக்குப் பலனளிப்பார்.

18 பூச்சியும், திருவுங்கெடுத்தும், திருடர் கன்ன மிட்டுத்திருடியிருக்கிற பூமியில், உங்களுக்காகப் பொக்கிஷங்களை நீங்கள் கூட்டிவையா திருங் உய்கள்.—பூச்சியாயினும் திருவாயினும் கெடுக்காமலும், திருடர் கன்ன மிட்டுத் திருடாமலிருக்கிற பரமண்டலத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைக் கூட்டிவையுங்கள்.—உங்கள் பொக்கிஷம் எங்கேயோ, அங்கே உங்கள் இருதயமுமி உருக்கும்.—கண்ணாது சரீரத்திற்கு விளக்கு: ஆதலால் உன் கண் துலக்கமாயிருந்தால், உன் சரீரம் உக முழுவதும் ஒளிபெறும்.—உன் கண் துலக்கமில்லாதிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருள் அடைந்திருக்கும். உன்னிலுள்ள ஒளி இருளாயிருந்தாலோ, அந்த இருள் எவ்வளவுபடாது.

19 ஒருவன் இரண்டு எசமான்களுக்கு ஊழியஞ்செய்யமாட்டான்: ஒருவனை அவன்பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனை அலட்சியம்பண்ணுவான்; நீங்கள் தேவனையும், மம்மோனையுஞ்சேவிக்க உடுமாட்டீர்கள்.—ஆதலால் உங்கள் சேவனைக் குறித்து, எதைப்புசிப்போம், எதைக்குடிப்போமென்றும், உங்கள் சரீரத்தைக் குறித்து, எதை உடுப்போமென்றும் நீங்கள் கவலைப்படாதிருங்கென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகாரத்திலுஞ்சேவனும், உடையிலுஞ்சரீரமும் முக்கியமல்லவா.—**20** ஆகாயத்தாப்பிறவைகளை நோக்கிப்பாருங்கள்: அவைகள் விதைக்கிறதாயில்லை, அறுக்கிறதாயில்லை, களஞ்சியங்களிற் கூட்டிவைக்கிறதாயில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதாவே போஷிக்கிறார். அவைகளிலும் நீங்கள் மேன்மையுள்ளவர்களால் உளவவா.—கவலைப்படுகிறதினால் உங்களில் ஒருவன் தன் ஆயுளுக்கு ஒருசண்காலமாயினுங்கூட்டுவதொன்றும்.—உடைக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன; வெளியிலுள்ள ஆஷன்புஷ்பங்கள் எப்படிவளருகின்றன, அவைகளை உற்றுப்பாருங்கள்; அவைகள் வருந்துகிறதாயில்லை, தாற்கிர உகதாயில்லை.—ஆகிலும் மிருந்த மகிமைபொருந்திய சலோமோனும் அவைகளில் ஒன்றைப்போலாகி

லும் அலங்கரிக்கப்படவில்லையென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—ஆதலால் அற்ப விசுவசவாசிகளே, ஒருநாள்வளருகிறதாயும், மற்றநாள் அடுப்பில் போடப்படுகிறதாயிருக்கிற பூண்டுகளைத் தேவன் இவ்விதமாய் அலங்காரப்படுத்துகிறாராகில், மிகவும் அதிகமாய் உங்களுக்கு உடுத்துவாரல்லவா.—ஆதலால் நாம் எதைப்புசிப்போமென்றும், எதைக்குடிப்போமென்றும், எதை உடுப்போமென்றும் நீங்கள் கவலைப்படாதிருங்கள்; அஞ்ஞானிகள் இவைகளைல்லாவற்றையுந்தேடுவார்கள்.—இவைகளைல்லாம் உங்களுக்கு உடவேண்டியவைகளைப்பது உங்கன்பரமபிதாவுக்குத்தெரியும்.—முதல் தேவனுடைய இராசகூசியத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளைல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்.—ஆதலால் நானினியிற் கூசுதல் கவலைப்படாதிருங்கள்: நானினியிற் தந்தநானே கவலைப்படும். அந்தந்தநானேக்கு அதினதின் தீமையே போதும்.

எ. அதிகாரம்.

௧. பிறர்மேற்குற்றம்பாரிப்பதை விலக்கல்: **௨.** பிரார்த்தனைசெய்யும்படி போதித்தல்: **3.** இடுக்கமானவாசலிலே பிரவேசிக்கும்படி உணர்த்தல்: **4.** கள்ளத்தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கைப்படுத்தல்: **5.** தேவனுடைய சித்தத்தின்படி நடப்பது அவசியமெனக்காட்டல்: **6.** புத்திமானுக்கும் புத்தியினனுக்கும் ஏற்ற ஒப்பீனையைச் சொல்லல்: **7.** கிறிஸ்துத்தாம் சொல்லத்தொடங்கிய உபதேசத்தை முடித்தல்.

நீங்கள் குற்றஞ்சுமத்தப்படாமல் இருக்கவேண்டியில், பிறர்மேல் குற்றஞ்சுமத்தவேண்டாம்: நீங்கள் குற்றஞ்சுமத்துவதுபோலக் குற்றஞ்சுமத்தப்படுவீர்கள்.—நீங்கள் அளக்கும் அளவினால், உங்களுக்கும் அளப்பார்கள்.—உன் கண்ணிலுள்ள உட்கிரத்தை உணராமல், உன் சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிராயைப்பார்க்கிறதென்ன.—உத்திரம் உன் கண்ணிலிருக்க, நீ உன் சகோதரனை நோக்கி, உன் கண்ணிலுள்ள சிராயை எடுத்துவிடுகிறேன், இடங்கொடுவென்று சொல்வதென்ன.—கபடியே, முன்பு உன் கண்ணிலுள்ள உத்திரத்தை நீக்கிவிடு; அப்பொழுது உன் கண்ணெளிய, நீ உன் சகோதரனுடைய கண்ணிலுள்ள சிராயை எடுத்துவிடுவாய்.

நீங்கள் நாய்களுக்குப்பரிசுத்தமானதை இடாதிருங்கள், பன்றிகளுக்கு முன் உங்கள் முத்துக்களைப்போடாதிருங்கள்; இவைகள் அந்த முத்துக்களைத் தங்கள் கால்களால் உழுக்கி, திரும்பி உங்களைப்பீறும்.

வேண்டிக்கொள்ளுகிற எவனும், வாங்கிக்

(1௭) தானி. 10. ௧. (1௮) நியா. ௨௩. ௪. க. தீமோ. ௧. 1௭. எ. பி. 10. ௧. யா. ௧. 1௧. (௨0) லூக். 1௨. ௧௬. ௧௪. க. தீமோ. ௧. 1௮. க. பேதரு. ௧. ௪. (௨௨) லூக். 1௧. ௧௪. ௧௬. (௨௪) லூக். 1௧. ௧௮. கலா. ௧. 10. க. தீமோ. ௧. 1௭. யா. ௧. ௪. க. யோவா. ௨. 10. (௨௧) லூக். 1௨. ௨௨. ௨௧. பி. 1. ௪. ௧. க. பேதரு. ௧. ௭. (௨௬) யோபு. ௧. ௪. லூக். 1௨. ௨௨. ௨௪. (௩௧) க. இரா. ௧. 10. லூக். 1௨. ௧௧. க. தீமோ. ௧. ௪.—(௭) அதிக. ௧. ரோ. ௨. ௧. ரோ. 1௪. ௧. ௪. 10. ௧. கொரி. ௧. ௧. 10. யா. ௧. ௪. 1௨. (௧) நீதி. ௧. ௭. ௪. அ. ப. 10. ௪. 10. ௪. (௭) மாற். 10. ௨. ௨. லூக். 1௨. ௧. யோவா. 10. ௨. ௨. ௨. ௪. யா. ௧. ௧. 10. ௧. 10. ௧. 10. ௨. ௨.

கொள்ளுகிறான்; தேடுகிறவன், கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்:—ஆதலால் வேண்டிக்கொள்ளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.—உங்களுக்குள் எந்தமனுஷ்யனும், தன்னிடத்தில் அப்பங்கேட்கிறதன்மகனுக்குக் கல்லைக்கொடுப்பானா.—மீனை அவன் கேட்டால் அவனுக்குப் பாயம்பைக் கொடுப்பானா.—தீயராகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக்கொடுக்க அறிந்திருக்க, பரமண்டலத்திலுள்ள உங்கள் பிதா, தம்மை வேண்டிக்கொள்பவர்களுக்கு மிகவும் அதிகமாய் நன்மைகளைக் கொடுப்பாரல்லவெ. ஆதலால் மனுஷர் உங்களுக்குச் செய்யும்படி கீங்கள் விரும்புகிறவைகளைவகனோ, அவைகளையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்: இதுவே நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசனங்களுமாம்.

ய௬ நீங்கள் இடுக்கமானவாசலால் பிரவேசியுங்கள்: நாசத்துக்குப்போகிறவாசல் விரிவுள்ளது, வழிவிசாலம், அதினால் பிரவேசிக்கிறவர்கள் அபச நேகர்:—சீவனுக்குப்போகிற வாசல் எவ்வளவு இடுக்கம், வழி எவ்வளவு நெருக்கம், சிலர்மாதிரி அழைக்கண்டைகிறார்கள்.

ய௭ ஆட்டின் வேஷத்தையும், பீறுகிறகோணங்களின் உள்ளத்தையுமுடையவர்களாய், உங்களிடத்தில் வருகிற கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்து உக ச்சாவதானமாயிருங்கள்.—நீங்கள் அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள். முட்செடிகளில் திராட்சப்பழங்கனையும், முட்டூண்டுகளில் அத்திப்பழங்கனையும் பறிக்கிறவர்களுண்டா.—

ய௮ அப்படியே நல்லமரங்களைல்லாம் நல்லகனிகளைக்கொடுக்கும்; கெட்டமரமோ கெட்டகனிகளைக்கொடுக்கும்.—நல்லமரம் கெட்டகனிகளையும், கெட்டமரம் நல்லகனிகளையும் கொடுக்க ய௯ மாட்டாது.—நல்ல கனிகளைக்கொடாத மரங்களைல்லார் தறிக்கப்பட்டு, அக்கினியிலே போடப்படும்.—ஆதலால் நீங்கள் அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறியலாம்.

உ௧ என்னைநோக்கி, கர்த்தாவே, கர்த்தாவே யென்று சொல்லுகிற எவனுமல்ல, பரமண்டலத்திலுள்ள என் பிதாவுடைய சித்தத்தின்படி செய்கிறவனே, பரமராச்சியத்தில் பிரவேசிப்பான்.—

உ௨ அந்நாளில் அநேகர் என்னைநோக்கி, கர்த்தாவே, கர்த்தாவே, உமது நாமத்தினாலே நான்தான் தீர்க்கதரிசனஞ் சொன்னோமல்லவோ, உமது நாமத்தினாலே பிசாசுகளைத் தூரத்தினோமல்லவோ; உமது நாமத்தினால் அநேக ஆச்சரியமான கிரியைகளைச் செய்தோமல்லவோ என்பார்கள்.—

அப்பொழுது நான் அவர்களைநோக்கி, நான் ஒரு உக பொழுதும் உங்களை அறியவில்லை: தூக்கிரியைக் காரரே, நீங்கள் என்னை விட்டுப்போங்களைன்பேன்.

ஆதலால் நான் சொல்லிய இவ்வாக்குகளைக் உச கேட்டு, இவைகளின்படி செய்கிறவனெவனோ, அவனைக்கன்மலையின்மேல் தன் வீட்டைக்கட்டினபுத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.— பெருமழைசொரிந்தும், பெருவெள்ளம்வந்தும், உடுகாற்றுக்கள் அடித்து அந்தவீட்டின்மேல்மோதியும், அதின் அத்திபாரங் கன்மலையின்மேல் போடப்பட்டபடியால், அது விழவில்லை.—நான் சொல் உச விய இவ்வாக்குகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதவனெவனோ, அவன், மணவின்மேல் தன் வீட்டைக்கட்டின புத்தியினனுக்கு ஒப்பிடப்படுவான்.—பெருமழை சொரிந்து, பெரு உஎ வெள்ளம்வந்து, காற்றுக்கள் அடித்து அந்தவீட்டின்மேல் மோதியபொழுது, அது விழுந்தது: முழுவதும் அழிந்துபோயிற்றென்றார்.—யேசு உஅ இவ்வாக்குகளைச் சொல்லி முடித்தபொழுது, அவர் வேதபாரகரைப்போலல்ல, அதிகாரமுடையவராய் அவர்களுக்கு உபதேசம்பண்ணிப்படியால்,—சனங்கள் அவருடைய உபதேசத்தைக் உக குறித்துப்பிரமித்தார்கள்.

அ. அதிகாரம்.

க. குஷ்டரோகியைச் சொஸ்தப்படுத்தல்: ஓ. நூற்று வருக்கதிபதியின் பணிவிடைக்காரனைச் சொஸ்தப்படுத்தல்: யச. பேதுருவின்மாயியைச் சொஸ்தப்படுத்தல்: ய௬. வெகு சனங்களைச் சொஸ்தப்படுத்தல்: ய௮. கிறிஸ்துத்தம்மைப்பின் செல்லக்கட்டளையிடல்: உ௬. கடற்கொந்தளிப்பை அமர்த்தல்: உ௮. பிசாசுகளைத்தூர்த்தல்.

அவர்மலையினின்றூறுகின்றபொழுது, திரளா க எனசனங்கள் அவரைப் பின்சென்றார்கள்.—அப்பொழுது குஷ்டரோகி ஒருவன்வந்து அவரை வணங்கி, கர்த்தாவே, உமக்குச் சித்தமானால், நீர் என்னைச் சந்திக்கிக்கக்கட்டுமென்றான்.— யேசு தமது கையை நீட்டி, அவனைத்தொட்டு, க எனக்குச்சித்தமுண்டு, நீ சத்தமாவாயாகவென்றார். உடனே அவன்குஷ்டரோகம்நீங்கிற்று.— பின்பு யேசு, நீ இதை ஒருவனுக்குஞ்சொல்லாத ச படிசாவதானமாயிரு; போய், ஆசாரியனுக்கு உன்னைக்காண்பித்து, அவர்களுக்குச்சாட்சியாக, மோசேவித்தகாணிக்கையைச் செலுத்துவாயாகவென்றார்.

யேசு கப்பர்நாகூமில் பிரவேசித்தபின்பு, நூ ஓ று சேவகருக்கதிபதி ஒருவன் அவரிடத்தில்வந்து,—அவரை நோக்கி, கர்த்தாவே, என் ப க ணிவிடைக்காரன் திமிர்வாதமுள்ளவனாய், வீட்

(அ) நீதி. அ. யெ. (ய௬) ஆதி. ச. ஓ. (ய௭) லூக். ச. க. லேவி. ய௬. ய௮. ரோ. ய௬. அ. க. ய. கலா. ஓ. யச. க. தீமோ. க. ஓ. லூக். ய௬. உச. (ய௮) உபா. ய௬. க. ஏரே. உ௬. ய௬. ரோ. ய௬. யெ. ய௮. எபே. ஓ. ச. கொலோ. உ௮. உ. பேதுரு. உ. க. உ. க. க. யோவா. ச. க. மீகா. க. ஓ. உ. தீமோ. க. ஓ. அப். உ. ய. உ. க. ய. ய. (ய௯) லூக். ச. ச. ச. ச. (ய௯) ஏரே. ய௬. ய௬. (ய௯) யோவா. ய௮. உ. ச. (உ௧) ஒசி. அ. உ. அப். ய௬. ய௬. ரோ. உ. ய௬. யாக். க. உ. உ. (உ௨) எண். உ. ச. ச. யோவா. ய௬. ஓ. க. க. கொரி. ய௬. உ. (உ௩) லூக். ய௬. உ. ஓ. உ. உ. உ. தீமோ. உ. ய௬. சங். ஓ. ஓ. அதி. உ. ஓ. ச. க. (உ௬) யோவா. எ. ச. க.— (அ. அதி. உ.) மாற். க. ச. ய. (ச) மாற். ஓ. ச. ச. லேவி. ய௬. க. ச. ய. (ஓ) லூக். எ. க.,

தப்படுத்தல்: கூடுதிக் கற்றவர்கள்மேல் இரங்கல். அப்பொழுது அவர்படவிலேறி, இக்கரைப்பட்டி, தம்முடையபட்டணத்திற்குவந்தார்.—அங்கே படுக்கையின்மேல்கிடந்த திமிர்வாதக்காரனொருவனை அவரிடத்திற்கொண்டெவந்தார்கள்: யேசு அவர்களுடைய விசுவாசத்தைக்கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி, மகனே, திடமாயிரு; உன்பாவங்கள் உனக்குமன்னிக்கப்பட்டனவென்றார்.—அதினால் வேதபாரசுகிரிற் சிலர், இவன்வேதவதனாணஞ் சொல்லுகிறானென்று எண்ணிக்கொண்டார்கள்.—யேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, நீங்கள் உங்கள் இருதயங்களிலே தூர்ச்சிந்தனைகொள்ளுகிறதென்ன.—உன் பாவங்கள் உனக்குமன்னிக்கப்பட்டனவென்று சொல்லுகிறதோ, எழுந்திருந்து நடவென்று சொல்லுகிறதோ, எது எளிது.—மனுபுத்திரன் பூமண்டலத்தில் பாவங்களை மன்னிக்கிறதற்கு அதிகாரமுடையவரென்பதை நீங்கள் அறியத்தக்கதாகவென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி, நீ எழுந்து, உன்படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப்போவென்று சொல்ல, —அவன் எழுந்து தன் வீட்டுக்குப்போனான்.—சனங்கள் இதைக்கண்டு ஆச்சரியப்பட்டிடு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தை அருளியதே வணைத்துதித்தார்கள்.

யேசு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் மத்தேயுவென்னும் நாமமுள்ள ஒருவனிருக்கக்கண்டு, அவனை நோக்கி, நீ என்னைப்பின்பற்றிவாவென்றார். அவன் எழுந்து, அவரைப்பின்பற்றினான்.

பின்பு யேசு வீட்டிலே போசனப்பந்தியிருக்கையில், அநேகம் ஆயக்காரரும், பாலிகளும் வந்து, அவரோடும், அவர்சீஷரோடும் பந்தியிருந்தார்கள்.—பரிசேயர் அதைக்கண்டு, அவருடைய சீஷரைநோக்கி, உங்கள்பாதகர் ஆயக்காரரோடும், பாலிகளோடும் போசனம் பண்ணுகிற உடென்னவென்றார்கள்.—யேசு அதைக்கேட்டு, அவர்களைநோக்கி, சொஸ்தமுள்ளவர்களுக்கல்ல, வியாதியுள்ளவர்களுக்கே வைத்தியன்வேண்டும்.—பலியிலும் இரக்கத்தைவிரும்புகிறேனென்பதின் அருத்தத்தை நீங்கள் போய்க்கற்றுக்கொள்ளுங்கள்: நீதிமான்னையல்ல, பாலிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேனென்றார்.

அப்பொழுது யோவானுடைய சீஷர் அவரிடத்திலவந்து, நாங்கள்ளும், பரிசேயரும் அடிக்கடி உபவாசம் பண்ணியிருக்கிறோம், உம்முடைய சீஷரோ, உபவாசம் பண்ணாமலிருக்கிற தென்னவென்று கேட்க, —யேசு அவர்களிடத்தில், மணவானுடையதோழர் மணவாளன் தங்களோடிருக்கிறபொழுது துயரப்படுவார்களா; மணவாளன் அவர்களைவிட்டு நீக்கப்படுங்காலம்வரும், அப்பொழுது அவர்கள் உபவாசம் பண்ணுகுவார்கள்.—ஒருவனுக்கு கோடித்துண்டைப்பழைய

யவஸ்திரத்தோடே இணைக்கமாட்டான், இணைத்தால் அதனோடே இணைத்ததுண்டு அவ்வஸ்திரத்தைவிட்டு எடுபட்டுப்போக, அதிகப்பொத்தலுண்டாகும்.—பழையதருத்திகளில் புதியதிராட்சாயின சத்தை வைக்கமாட்டார்கள்: வைத்தால் தருத்திகள் கிழிந்துபோம், ரசமுஞ்சிந்திப்போம், தருத்திகளுக்கும் கெட்டுப்போம்: புதியரசத்தைப்புதிய தருத்திகளில் வார்த்துவைத்தால் இரண்டும்காக்கப்படுமென்றார்.

அவர்களுடைய அலகுகளை அவர்களுடன்பேசின சமயத்தில், அதிபதி ஒருவன்வந்து அவரைவணங்கி, இந்நேரத்தில் என் மகன் இறந்துபோனான்: நீர்வந்து அவன்மேல் உம்முடைய கையைவையும், அப்பொழுது அவன் சீவிப்பானென்றான்.—யேசு வக எழுந்து, தம்முடைய சீஷரோடும் அவன்பின்னேபோனார்.—அவர் போகையில், பன்னிரண்டு உவருஷமாகப் பெரும்பாடுள்ள ஒருஸ்திரிவந்து, —இவருடைய வஸ்திரத்தைமாதிரித் தொட்டால் உசொஸ்தமடையலாமென்று தன்உள்ளத்தில் எண்ணி, அவருக்குப்பின்னேபோய், அவருடைய வஸ்திரத்தின் விளிம்பைத்தொட்டாள்.—யேசு உத்திரும்பி, அவளைக்கண்டு, மகனே, திடமாயிரு; உன்விசுவாசம் உன்னைச் சொஸ்தமாகக்கிறதென்றார். அந்நேரமே அந்தஸ்திரி சொஸ்தமடைத்தான்.—பின்பு யேசு அதிபதியின்வீட்டிலேசேர்ந்த உகது, வாத்தியக்காரரையும், இரைகிற சனங்களை யுக்கண்டு, —அவர்களைநோக்கி, விலகங்கள்: இங்கே தக்கன்னி இறந்துபோகவில்லை, நீத்திரைசெய்கிறாளென்று சொல்ல, அவர்கள் அவரைப்பரிசாசம்பண்ணினார்கள்.—சனங்கள் வெளியே அகற்றப்பட்டபின்பு, அவர் உள்ளேபோய், அந்தக்கன்னியின் கையைப்பிடிக்க, அவன் எழுந்திருத்தான்.—இந்தக்கீர்த்தி அத்தேசமெங்கும் பரம்பிற்று. உசெ யேசு அவ்விடம்விட்டுப்போகையில், குருட உசெரிருவர் அவர்பின்னேசென்று, தாலீதின்புத்திரனே, எங்கள்மேல் இரங்குமென்று ஒலமிட்டார்கள்.—அவர் வீட்டிலேவந்தபின்பு, அந்தக்குருட அடர் அவரிடத்தில் வந்தார்கள்: யேசு அவர்களை நோக்கி, நான் இப்படிச்செய்ய வல்லவரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களாவென்று கேட்க, ஆம், கர்த்தாவே, விசுவாசிக்கிறேமென்றார்கள்.—அப்பொழுது அவர் அவர்களுடைய கண்களை உகதொட்டு, உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு காக்கவலவென்றார்.—உடனே அவர்களுடைய கண்கள்திறக்கப்பட்டன; பின்பு யேசு ஒருவருக்குத் தெரிவியாதபடி சாவதானமாயிருக்க ளென்று சொல்லி, உறுதியாய் அவர்களுக்குக்கட்டளையிட்டார்.—அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம் பண்ணினார்கள்.

அவர்கள் புறப்பட்ட மாதிரித்திலே, பிசாசுபி கூடித்திருந்த ஊமையன் ஒருவனை அவரிடத்திற்

(உ) லூக். ௮. ௨௪. (ச) சக். ௧௩. ௨. லூக். ௮. ௨௨. (யச) லூக். ௮. ௩௩. கலா. ௨. ௩௬. (யக) லூக். ௮. ௩௩. மீகா. ௬. ௬, ௭, ௮. க. தீமோ. ௧. ௩. (யச) லூக். ௮. ௩௩. (யக) யோவா. ௩. ௨௬. அப். ௩. ௨. ௬. க. கொரி. ௧. ௩. (உச) லூக். ௮. ௩௬. (உச) அப். ௨. ௩. ௩. (உச) மாற். ௩. ௨௪, ௨௫. லூக். ௮. ௩௩, ௩௪. (கச) மாற். ௧. ௩௬. (கஉ) லூக். ௩. ௩. ௩.

௧௧. கொண்டுவந்தார்கள்.—பிசாசு துரத்தப்பட்டபின் பு, ஊமையன் பேசினான்: சனங்கன் ஆச்சரியப்பட்டிடு, இஸரவேலருக்குள் இதைப்போல் ஒருபொருதுங் காணப்பட்டவில்லை யென்றார்கள்.—பரிசேயரோ, பிசாசாதிபதியினால் அவன் பிசாசுகளைத்து ௧௨ ருத்துகிறானென்றார்கள்.—பின்பு யேசு, சகலபட்டணங்களிலும், கிராமங்களிலுஞ் சஞ்சரித்து, அவர்கள் ஆலயங்களில் உபதேசஞ்செய்து, இராச்சியத்தின் சுவீசேஷத்தைப் பிரசங்கித்து, சனங்களுக்குண்டான எந்த வியாதியையும், எந்த நோயையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.

௧௩ அவர் மிகுந்தசனங்களைப் பார்த்து, மேய்ப்பதில்லாத ஆடுகளைப்போல அவர்கள் அலைந்து சிதறண்டவார்களானபடியினால், அவர்கள் மேல் ௧௪ மனதுருகி,—தம்முடைய சீஷரைநோக்கி, விசுவாசியாகி, வேலையாட்களோ சிலர்.—ஆதலால் அறுப்புக்குத் தலைவர் அரி அரிவதற்கு ஆட்களை அனுப்பும்படி, அவரை வேண்டிக்கொள்ளுங்க ளென்றார்.

ஐ. அதிகாரம்.

௧. அப்போஸ்தலரின் நாமங்களை விவரித்தல்: ௨. பன்னிரண்டு சீஷரை அனுப்பிவிட்டல்: ௩. அவர் படுத்தயரத்தைத்தெரிவித்தல்: ௪. கிறிஸ்துவினுடைய உபதேசத்தின்பலனைக்காட்டல்: ௫. சீஷரை உபசரிக்கும்பலனைக்குறித்தல்.

அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் தம்மிடத்தில் அழைத்து, அசுத்தஆவினைத் துரத்தவும், சகலவிதவியாதிகளையும் நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.—அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலரின் நாமங்களாவன; முந்தினவளுகிய பேதுரு என்னப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரானுகிய அந்திரேயா; செபேதேயுவின்புத்திரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்;—பிஸ்ப்பு, பர்தொலொமேயு; தோமா, ஆயக்காரானுகிய மத்தேயு; அவ்வேயுவின்புத்திரானுகிய யாக்கோபு, தடேயு வென்னும் மறுநாமமுள்ள இலேப்பேயு;—கானானியானுகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்தவானுகிய யூதாஸ்காரியோத்து என்பவைகளே.—யேசு இந்தப்பன்னிருவரையும் நோக்கி, நீங்கள் புறத்தேசத்தாரிடத்திற் செல்லாமலும்,—ஆமாரியருடைய எந்தப்பட்டணத்திலும் பிரவேசியாமலும், காணம்போன ஆடுகளாகிய இஸரவேல்வமிசத்தாரிடத்திற்கே போங்கள்.—போகும்பொழுது, பரமஇராச்சியஞ் சமீபித்ததென்று கூறுங்கள்,—வியாதியுள்ளவர்களைச் சொஸ்தப்படுத்துங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்

கள்: நீங்கள் கைம்மாறின்றிப் பெற்றுக்கொண்டீர்கள், கைம்மாறின்றிக்கொடுங்கள்.—நீங்கள் உங்கள் அரைப்பைகளில் பொன்னையாகிலும், வெள்ளியையாகிலும், செம்பையாகிலும் வைக்கவும், வழிக்காகப்பையைாகிலும், இரண்டு அங்கினையாகிலும், பாதரட்சைகளையாகிலும், கோலையாகிலும் தேடவும் வேண்டாம்.—வேலைக்காரன் தன் ஆகாரத்திற்குப்பாத்திரன்.—நீங்கள் எந்தப் பட்டணத்திலும், எந்தக்கிராமத்திலும் பிரவேசிக்கும்பொழுது, அதிலுள்ளவர்களில் பரத்திரவான் இன்னானென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவ்விடத்திலே தங்குங்கள்.—நீங்கள் ஒரு வீட்டில் பிரவேசிக்கும்பொழுது, அதை வாழ்த்துங்கள்.—அந்த வீட்டார் பாத்திரராயிருந்தால், யீசு நீங்கள் சொல்லிய வாழ்த்து அவர்களிடத்தில் தங்கும்: பாத்திரரல்லாதிருந்தால், அந்தவாழ்த்து உங்களிடத்தில் திரும்பிவரும்.—எவ்விடத்தாராயினும் உங்களை அங்கிகரித்துக்கொள்ளாமலும், உங்கள் வாக்குகளுக்குச் செவிகொடாமலுமிருந்தால், நீங்கள் அந்த வீட்டையாகிலும், பட்டணத்தையாகிலும் விட்டுப் புறப்படுகையில், உங்கள் பாதங்களிற்படிந்த தூளை உதறிப்போடுங்கள்.—நியாயத்தீர்ப்புகளில், அந்தப்பட்டணத்தின் நிலைமையிலும், சோதோம் கொமோரா தேசங்களின் நிலைமை சகாயமாகுமென்று மெய்யாய் உங்களுக்குச்சொல்லுகிறேன்.

பாருங்கள், கோணய்களுக்குள் ஆடுகளைப் பிசாபோல், நான் உங்களை அனுப்புகிறேன்: ஆதலால் நீங்கள் சருப்பங்களைப்போலப் புத்தியுள்ளவர்களும், புறக்களைப்போலக் கபடமற்றவர்களாயிருங்கள்.—மனுஷரைக்குறித்து நீங்கள் யெசாவதானமாயிருங்கள்: அவர்கள் உங்களைச் சங்கத்தாரிடத்தில் ஒப்பித்து, தங்கள் ஆலயங்களில் வாரினால் உங்களை அடிப்பார்கள்.—என் யெனியித்தம், நீங்கள் தேசாதிபதிகளும், இராசாக்களுமானவர்கள் முன்பாக, அவர்களுக்குப் புறத்தேசத்தாருக்குஞ் சாட்சியாகக்கொண்டுபோகப்படுவீர்கள்.—அவர்கள் உங்களை ஒப்பிக்குஞ்சமயத்தில், எவ்விதமாய், எதை நாம் சொல்லுவோமென்று நீங்கள் கவலைப்படவேண்டாம்: நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.—பேசுகிறவர்கள் நீங்கள்ல்ல, உங்கள் உயிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.—சகோதரன் தன் சகோதரனையும், பிதா உசு தன்பின்னையையும் மரணத்துக்கு ஒப்பிப்பார்கள்: பின்னாகத் தங்கள் தந்தைகள் பெற்றருக்கு விரோதமாயெழும்பி, அவர்களைக் கொல்லசெய்விப்பார்கள்.—என் நாமத்தினியித்தம் நீங்கள் எல்லா உஉ

(௧௩) லூக். ௩. ௩. (௧௪) லூக். ௩. ௩. (௧௫) க. இரா. ௨. ௨. ௩. ச. ௩. ௨. (௧௬) லூக். ௩. ௩. யோவா. ௩. ௩. (௧௭) உ. தெ. ச. ௩. ௩. (௧௮) யோவா. ௩. ௩. (௧௯) அ. ப. க. ௩. ௩. யோவா. ௩. ௩. (௨௦) யோவா. ௩. ௩. ௩. (௨௧) யோவா. ௩. ௩. ௩. (௨௨) யோவா. ௩. ௩. ௩. (௨௩) யோவா. ௩. ௩. ௩. (௨௪) யோவா. ௩. ௩. ௩. (௨௫) யோவா. ௩. ௩. ௩. (௨௬) யோவா. ௩. ௩. ௩. (௨௭) யோவா. ௩. ௩. ௩. (௨௮) யோவா. ௩. ௩. ௩. (௨௯) யோவா. ௩. ௩. ௩. (௩௦) யோவா. ௩. ௩. ௩. (௩௧) யோவா. ௩. ௩. ௩. (௩௨) யோவா. ௩. ௩. ௩. (௩௩) யோவா. ௩. ௩. ௩. (௩௪) யோவா. ௩. ௩. ௩. (௩௫) யோவா. ௩. ௩. ௩. (௩௬) யோவா. ௩. ௩. ௩. (௩௭) யோவா. ௩. ௩. ௩. (௩௮) யோவா. ௩. ௩. ௩. (௩௯) யோவா. ௩. ௩. ௩. (௪௦) யோவா. ௩. ௩. ௩. (௪௧) யோவா. ௩. ௩. ௩. (௪௨) யோவா. ௩. ௩. ௩. (௪௩) யோவா. ௩. ௩. ௩. (௪௪) யோவா. ௩. ௩. ௩. (௪௫) யோவா. ௩. ௩. ௩. (௪௬) யோவா. ௩. ௩. ௩. (௪௭) யோவா. ௩. ௩. ௩. (௪௮) யோவா. ௩. ௩. ௩. (௪௯) யோவா. ௩. ௩. ௩. (௫௦) யோவா. ௩. ௩. ௩. (௫௧) யோவா. ௩. ௩. ௩. (௫௨) யோவா. ௩. ௩. ௩. (௫௩) யோவா. ௩. ௩. ௩. (௫௪) யோவா. ௩. ௩. ௩. (௫௫) யோவா. ௩. ௩. ௩. (௫௬) யோவா. ௩. ௩. ௩. (௫௭) யோவா. ௩. ௩. ௩. (௫௮) யோவா. ௩. ௩. ௩. (௫௯) யோவா. ௩. ௩. ௩. (௬௦) யோவா. ௩. ௩. ௩. (௬௧) யோவா. ௩. ௩. ௩. (௬௨) யோவா. ௩. ௩. ௩. (௬௩) யோவா. ௩. ௩. ௩. (௬௪) யோவா. ௩. ௩. ௩. (௬௫) யோவா. ௩. ௩. ௩. (௬௬) யோவா. ௩. ௩. ௩. (௬௭) யோவா. ௩. ௩. ௩. (௬௮) யோவா. ௩. ௩. ௩. (௬௯) யோவா. ௩. ௩. ௩. (௭௦) யோவா. ௩. ௩. ௩. (௭௧) யோவா. ௩. ௩. ௩. (௭௨) யோவா. ௩. ௩. ௩. (௭௩) யோவா. ௩. ௩. ௩. (௭௪) யோவா. ௩. ௩. ௩. (௭௫) யோவா. ௩. ௩. ௩. (௭௬) யோவா. ௩. ௩. ௩. (௭௭) யோவா. ௩. ௩. ௩. (௭௮) யோவா. ௩. ௩. ௩. (௭௯) யோவா. ௩. ௩. ௩. (௮௦) யோவா. ௩. ௩. ௩. (௮௧) யோவா. ௩. ௩. ௩. (௮௨) யோவா. ௩. ௩. ௩. (௮௩) யோவா. ௩. ௩. ௩. (௮௪) யோவா. ௩. ௩. ௩. (௮௫) யோவா. ௩. ௩. ௩. (௮௬) யோவா. ௩. ௩. ௩. (௮௭) யோவா. ௩. ௩. ௩. (௮௮) யோவா. ௩. ௩. ௩. (௮௯) யோவா. ௩. ௩. ௩. (௯௦) யோவா. ௩. ௩. ௩. (௯௧) யோவா. ௩. ௩. ௩. (௯௨) யோவா. ௩. ௩. ௩. (௯௩) யோவா. ௩. ௩. ௩. (௯௪) யோவா. ௩. ௩. ௩. (௯௫) யோவா. ௩. ௩. ௩. (௯௬) யோவா. ௩. ௩. ௩. (௯௭) யோவா. ௩. ௩. ௩. (௯௮) யோவா. ௩. ௩. ௩. (௯௯) யோவா. ௩. ௩. ௩. (௧௦௦) யோவா. ௩. ௩. ௩.

ராலும் பகைக்கப்படுவீர்கள்: ஆயினும் முடிவுபுரியாதம் நிலைத்திருக்கிறவனே, இரட்சிக்கப்படு உக வான்.—அவர்கள் ஒருபட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால், மறுபட்டணத்துக்கு ஒடிப் போங்கள்: நீங்கள் இஸரவேலின் பட்டணங்களைக்குள் சுற்றிமுடியுமுன், மனுபுத்திரன் வருவானென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—சீஷன் தன் குருவிலும், பணிவிடைக்காரன் தன் எசமானிலும் பெரியவர்களல்ல.—உடு சீஷன் தன் குருவுக்கும், பணிவிடைக்காரன் தன் எசமானுக்குள் சமமானல்போதும். வீட்டெசமானையே பாகால்சேபூவென்று அவர்கள் சொன்னார்களானால், அவருடைய வீட்டாரை எவ்வளவு அதிகமாய்ச் சொல்லுவார்கள்.—உக வெளியாக்கப்படாத மறைபொருளில்லை; அறியப்படாத இரகசியமுமில்லை: ஆதலால் நீங்கள் உக அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்:—நான் இருளில் உங்களுக்குச் சொல்லுவதை, நீங்கள் ஒளியிலே சொல்லுங்கள்: உங்கள் செவிக்கேறுவதை, நிலாமுற்றங்கள்மேல் நின்று பிரசித்தப்படுத்துவது உகுகள்.—ஆத்துமாவைக் கொலைசெய்யவல்லமையில்லாமல், சரீரத்தைமாத்திரம் கொலைசெய்பவர்களுக்கு நீங்கள் பயப்படாதிருங்கள்: ஆத்துமா, சரீரம் இரண்டையும் நரகத்திலே நாசப்படுத்த உக வல்லவருக்கே பயப்படுங்கள்.—ஒருகாசக்கு இரண்டு அடைக்கலான்குருவிகள் விற்கப்படுமல்லவா; ஆயினும் உங்கள் பிதாவின் அனுமதியின்றி, அவைகளில் ஒன்றுத் தரையிலே விழாது.—கூய உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்குகின்றன.—ஆதலால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான்குருவிகளைப்பார்க்கிலும், நீங்கள் மேன்மையானவர்கள்.—ஆனதால் மனுஷருக்கு முன் என்னை அறிக்கைபண்ணுகிறவனெவனோ, அவனை நானும் பரமண்டலத்திலுள்ள என் பிதாவின் சமுகத்தில் அறிக்கைபண்ணுவேன்.—கூக மனுஷருக்கு முன் என்னை மறுதலிப்பவனெவனோ, அவனை நானும் பரமண்டலத்திலுள்ள என் பிதாவின் சமுகத்திலே மறுதலிப்பேன்.—கூச பூமியின்மேல் சமாதானத்தை வருவிக்கவந்தேனென்று எண்ணிக்கொள்ளாதிருங்கள்: சமாதானத்தையல்ல, கட்கத்தைவருவிக்கவந்தேன்.—கூடு புத்திரன் தன்பிதாவையும், புத்திரி தன்மாதாவையும், மருமகன்தன்மாமியையும்விரோதிக்கச்செய்யும்படிவந்தேன்.—ஒருமனுஷனுடைய குடும்பத்தகாரே அவனுக்குச்சத்துருக்கள்.—என்னைப்பார்க்கிலும் பிதாவையாவது, மாதாவையாவது அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப்பாத்திரனல்ல: என்னைப்பார்க்கிலும் புத்திரினையாகிலும், புத்திரியையாகிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப்பாத்திரனல்ல.—தன்சிலுவையை எடுத்துக் கொண்டு, என் பின்னே செல்லாதவன் எனக்குப் பாத்திரனல்ல.—தன்பிரானைக்காக்கிறவன் அகத்தை இழந்துபோவான்: என்னியித்தத் தன்பிரானை இழந்துபோகிறவன் அதைக்காப்பான். உங்களை அங்கிகரிக்கிறவன் என்னையும் அங்கிகரிக்கிறான், என்னை அங்கிகரிக்கிறவன் என்னை அனுப்பினவரையும் அங்கிகரிக்கிறான்.—தீர்க்கதரிசியென்று ஒரு தீர்க்கதரிசியை அங்கிகரிக்கிறவன் தீர்க்கதரிசியின்பலனைப்பெறுவான்; நீதிமானென்று ஒருநீதிமானை அங்கிகரிக்கிறவன் நீதிமானின் பலனைப்பெறுவான்.—இந்தச்சிறிய உகவர்களில் ஒருவன் என் சீஷனென்று அவனுக்கு ஒரு கலசந் தண்ணீர் குடிக்கக்கொடுக்கிறவன், தன் பலனை இழந்துபோகானென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

(உக) அப்.யச.சு. (உச) லூக்.க.சய. யோவா.யக.யச. (உடு)யோவா.அ.சஅ.இஉ. (உஅ) ஏசா.அ.யஉ.யக. க.பே துரு.க.யச. (கூய) க.சாமு.யச.சடு. லூக்.உக.யஅ. (கஉ) ரோ.ய.க.ய. வெளி.க.டு. (கக) உ.திமோ.உ.யஉ. (கடு) மீகா.எ.சு. (கசு) மீகா.எ.சு. யோவா.யக.யஅ. (கஎ) லூக்.யச.உசு. (கக) லூக்.யஎ.கக. யோவா.யஉ.உடு. (சய) யோவா.யஉ.சு. கலா.எ.யச. (சக) க.இரா.யஎ.ய. உ.இரா.ச.அ. (சஉ) எபி.சு.ய.—(யக. அதிக. கூ) ஆதி.சக.ய. எண்.உச.யஎ. தானி.க.உச. யோவா.சு.யச. (டு) ஏசா.சஉ.டு. சங்.உஉ.உசு. ஏசா.கக.க.யாக்.உடு. (ச) ரோ. கூ.கஉ.கக. க.கொரி.க.உக. கலா.டு.யக. க.பேதுரு.உ.எ. எபே.ச.யக.

யக. அதிகாரம்.

க. சவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்தக்கிறிஸ்துப் பிரயானஞ்செய்தல்: உ. யோவான் சீஷரைக் கிறிஸ்துவினிடத்தில் அனுப்பல்: எ. கிறிஸ்து யோவானைக்குறித்துச் சாட்சியிடல்: யக. கிறிஸ்துவையும் யோவானையும் குறித்துச்சனங்க்கொண்ட எண்ணத் தெரிவித்தல்: உய. கோராசின் முதலிய பட்டணங்களின்மேல் கிறிஸ்துப்புலம்பல்: உடு. கிறிஸ்துத்தன் பிதாவாகிய தேவனை வாழ்த்துதல்: உஅ. வருந்தியசனங்களை அழைத்தல்.

இவ்வீதமாக யேசு தம்முடைய பன்னிரண்டு சீஷருக்குங் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்கள் பட்டணங்களில் உபதேசிக்கவும், பிரசங்கிக்கவும் அவ்விடம்விட்டுப்புறப்பட்டார்.—காவலிவருந்தயோவான் கிறிஸ்துச் செய்தகிரியைகளின்செய்தியைக்கேள்விப்பட்டிடு, தன்சீஷரில் இரண்டுபேரை அனுப்பி, —வருபவர் கீரோ, வேறொருவர் வர நாங்கள் எதிர்பார்க்கவேண்டுமோவென்று அவரைக்கேட்பித்தான்.—அவர்களுக்குத்தரமாக யேசு, நீங்கள் கேட்டுக்கண்டுமிருக்கிறவைகளை யோவானுக்குப்பெய்ததெரிவியுங்கள்.—குடூர்பார்வை அடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுப்பப்படுகிறார்கள், எளியவர்களுக்குச் சுவீசேஷம் அறிவிக்கப்படுகின்றது.—என்னில் கிறிஸ்து என்னுடையவனெவனோ, அவன் வாழ்வுடையவனென்றார்.

அவர்கள்போனபின்பு, யேசு, யோவானைக் குறித்துச்சனங்களிடத்திலே, நீங்கள் வனத்தில் எதைப்பார்க்கப்புகுறப்பட்டீர்கள், காற்று அசைக்கும் நாணலையோ;—எதைப்பார்க்கப் புகுறப்பட்டீர்

டர்கள், மெல்லிய வஸ்திரங்களைத் தரித்த ஒரு மனுஷனையோ; மெல்லிய வஸ்திரங்களைத் தரித்திருப்பவர்கள் அரசர்மாளிகைகளிலிருக்கிறார்கள்.—எதைப்பார்க்கப்பறப்பட்டுடீர்கள், தீர்க்கதரிசியையோ; ஆம், தீர்க்கதரிசியிலும் அதிகமேன்மையுள்ளவனையேயென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—“பாரும், என்னுதனை உமக்குமுன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்குமுன்னேபோய், உமதுவழியை ஆயத்தப்படுத்துவான்,” என்று ஒருவனைக்குறித்து எழுதியிருக்கின்றது, அவனே இவன்.—ஸ்திரிகளிடத்திலே பிறந்தவர்களில், யோவான்ஸ்நானனிலும்பெரியவன் ஒருவனுந் தோன்றவில்லையென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆளுலும் பரம இராச்சியத்தில் சிறியவனும், அவனிலும் ௨௨ பெரியவனாயிருக்கிறான்.—யோவான்ஸ்நானனுடைய காலமுதல் இதுவரைக்கும், பரம இராச்சியம் பலவந்தப்படுகின்றது, பலவந்தம் பண்ணுகிறவர்கள் வலாந்தாரமாய் அதைப் பிடித்துக் கொள்ளுகிறார்கள்.—யோவான்ஸ்நானனுக்கும், தீர்க்கதரிசிகளும் யாவராலும், நியாயப்பிரமாணத்தினாலும் உபதேசத்தெரிவிக்கப்பட்டது.—நீங்கள் ஏற்றுக்கொள்ளப் பிரியப்பட்டால், வருபவனாகிய யெசு இலீசா இவன்தான்.—கேட்கிறதற்குக்காதுள்ளவன் கேட்கக்கடவன்.

௨௧ இந்நதச்சந்தியாரை ஆருக்கு ஒப்பிடவேன்; சந்தைகளிலிருந்து, தங்கள் தோழரைநோக்கி, உங்களுக்குக்காக ஊகிலேயும், —நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்குக்காப்புலம்பிலேயும், நீங்கள் மாப்பில் அடிக்கவேயில்லையென்று சொல்லிக்கூப்பியெய்கிறபிள்ளைகளுக்கொப்பாயிருக்கிறார்கள்.—யோவான்வந்துபோசனபானம் பண்ணாமலிருந்தான், அதினால் பிசாசைக்கொண்டிருக்கிறானென்றார்கள்.—மனுபுத்திரன் வந்து போசனபானம் பண்ணுகிறான், அதினால் அவர்கள், பாருங்கள், இவன் போசனப்பிரியன், மதுபானம், ஆயக்காரருக்கும் பாவிக்குக்குஞ்சினேகிதெனென்று சொல்லுகிறார்கள். ஆளுலும் ஞானம், தன்பிள்ளைகளால் நீதியாய் எண்ணப்படுமென்றார்.

௨௨ அவர் தம்முடைய ஆச்சரியமான செய்கைகளில் அநேகஞ்செய்யப்பட்ட பட்டணங்களைக் குறித்து, அவைகளிலுள்ளவர்கள் மனந்திரும்பாததினியித்தம் அவைகளைக்கடிந்துகொள்ளத்தொடங்கி, —ஐயோ, கோராசினே, உனக்கு ஆபத்துவரும்; ஐயோ, பேத்சாயிதாவே, உனக்கு ஆபத்துவரும்; உங்களுக்குள்ளேநடந்த ஆச்சரியமான கிரியைகள் தீறுசீதோன் நகரங்களிலே செய்யப்பட்டால், அவர்கள்நெடுகாருக்குமுன் இரட்டைத்தரித்து, சாம்பலிலேயிருந்து, மனந்திரும்புவார் உட்கள்.—ஆதலால் நியாயத்தீர்ப்புநாளில் உங்கள்

நிலைமையிலும், தீறுசீதோன் நகரங்களின் நிலைமைசகாயமாகுமென்று நான் உங்களுக்குச்சொல்லுகிறேன்.—வானபரியந்தம் உயர்த்தப்பட்ட உக்கப்பர்நாகமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்: உனக்குள்ளேநடந்த ஆச்சரியமான கிரியைகள் சோதோயில்நடந்ததுண்டாளுல், அது இந்நான்வரைக்கும் நிற்குமே.—ஆதலால் நியாயத்தீர்ப்புநாளில் உன் நிலைமையிலும், சோதோம் தேசத்துநிலைமை சகாயமாயிருக்குமென்று நான் உனக்குச்சொல்லுகிறேனென்றார்.

அந்தச்சமயத்தில், யேசு, பிதாவே, வானத்தெருக்கும்பூமிக்கும் கர்த்தாவே, நீர் இவைகளை ஞானவான்களுக்கும், வித்துவான்களுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்; இதுகினியித்தம் நான் உம்மைத் துதிக்கிறேன்.—பிதாவே, இதுவே உமது பார்வைக்கு நலம்.—உஈபிதாவினால் என்னிடத்தில் எல்லாம் ஒப்பிக்கப்பட்டன: பிதாவே யன்றி, ஒருமனுஷனுக்கு மாறான அறியான்; குமாரனும், எவனுக்குக்குமாரன் அவரை வெளிப்படுத்தச்சித்தமாயிருக்கிறாரோ, அவனுமே யன்றி, ஒருமனுஷனும் பிதாவை அறியான்.

வருந்திப் பாருசுமக்கிற நீங்களெல்லாரும் உன்னிடத்தில்வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதலைத்தருவேன்.—நான்சாந்தமும், தாழ்ந்த உக்கத்தையுமுள்ளவர்: ஆதலால் என்னுக்கத்தை உங்களமேல் ஏற்றுக்கொண்டே, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அதினால் உங்கள் ஆத்துமங்களுக்கு இளைப்பாறுதலைப் பெறுவீர்கள்.—என் கூறுதகம் எளிது, என்சுமை இலகுவென்றார்.

௨௨. அதிகாரம்.

௧. கிறிஸ்து ஓய்வுநாளிப்பற்றி உபதேசித்தல்: ௧. கும்பினகையைச் சொஸ்தப்படுத்தல்: ௨. பரிசேயர் கிறிஸ்துவுக்கு விரோதமாய்த் தூராலோசனைசெய்தல்: அவரைக்குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் சித்திபெறல்: ௨௨. பிசாசுபிடித்த குருடும் ஊமையுமாகிய ஒருவனைச் சொஸ்தப்படுத்தல்: ௧௧. தேவாலிக்கு விரோதமாய்ச் சொல்லிய தூஷணத்தைக் குறித்து உபதேசித்தல்: ௧௩. யோனாவையும், தென்றேசத்து இராசாத்தியையுஞ்சுட்டி அடையாளந்தேடினவர்களைக்கண்டித்தல்: ௧௬. அசுத்த ஆவிபிடித்தவனுடைய காரியம் விவரித்தல்: ௧௭. தன்மாதாமுதலிய இனத்தார் இன்னொருனக்குறித்தல்.

அிக்காலத்திலே யேசு ஓய்வுநாளிலேபயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் பசியாயிருந்தபடியினாலே கதிர்களைக்கொய்து, புகிக்கத்தொடங்கினார்கள்.—அதைக்கண்ட பரிசேயர் அவரிடத்தில், பாரும், ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர் செய்கிறார்களென்று சொல்ல, —அவர்களுக்கு அவர், தாவீ ௧

(௨) மல்.௧.௧. (௨௨) லூக்.௨.௧. (௨௩) மல்.௧.௧. (௨௪) மல்.௧.௧. (௨௫) வெளி.௨.௧. (௨௬) லூக்.௧.௧. (௨௭) லூக்.௧.௧. (௨௮) யோனா.௧.௧. (௨௯) யோவா.௧.௧. (௩௦) லூக்.௨.௧. (௩௧) லூக்.௨.௧. (௩௨) லூக்.௨.௧. (௩௩) லூக்.௨.௧. (௩௪) லூக்.௨.௧. (௩௫) லூக்.௨.௧. (௩௬) லூக்.௨.௧. (௩௭) லூக்.௨.௧. (௩௮) லூக்.௨.௧. (௩௯) லூக்.௨.௧. (௪௦) லூக்.௨.௧. (௪௧) லூக்.௨.௧. (௪௨) லூக்.௨.௧. (௪௩) லூக்.௨.௧. (௪௪) லூக்.௨.௧. (௪௫) லூக்.௨.௧. (௪௬) லூக்.௨.௧. (௪௭) லூக்.௨.௧. (௪௮) லூக்.௨.௧. (௪௯) லூக்.௨.௧. (௫௦) லூக்.௨.௧. (௫௧) லூக்.௨.௧. (௫௨) லூக்.௨.௧. (௫௩) லூக்.௨.௧. (௫௪) லூக்.௨.௧. (௫௫) லூக்.௨.௧. (௫௬) லூக்.௨.௧. (௫௭) லூக்.௨.௧. (௫௮) லூக்.௨.௧. (௫௯) லூக்.௨.௧. (௬௦) லூக்.௨.௧. (௬௧) லூக்.௨.௧. (௬௨) லூக்.௨.௧. (௬௩) லூக்.௨.௧. (௬௪) லூக்.௨.௧. (௬௫) லூக்.௨.௧. (௬௬) லூக்.௨.௧. (௬௭) லூக்.௨.௧. (௬௮) லூக்.௨.௧. (௬௯) லூக்.௨.௧. (௭௦) லூக்.௨.௧. (௭௧) லூக்.௨.௧. (௭௨) லூக்.௨.௧. (௭௩) லூக்.௨.௧. (௭௪) லூக்.௨.௧. (௭௫) லூக்.௨.௧. (௭௬) லூக்.௨.௧. (௭௭) லூக்.௨.௧. (௭௮) லூக்.௨.௧. (௭௯) லூக்.௨.௧. (௮௦) லூக்.௨.௧. (௮௧) லூக்.௨.௧. (௮௨) லூக்.௨.௧. (௮௩) லூக்.௨.௧. (௮௪) லூக்.௨.௧. (௮௫) லூக்.௨.௧. (௮௬) லூக்.௨.௧. (௮௭) லூக்.௨.௧. (௮௮) லூக்.௨.௧. (௮௯) லூக்.௨.௧. (௯௦) லூக்.௨.௧. (௯௧) லூக்.௨.௧. (௯௨) லூக்.௨.௧. (௯௩) லூக்.௨.௧. (௯௪) லூக்.௨.௧. (௯௫) லூக்.௨.௧. (௯௬) லூக்.௨.௧. (௯௭) லூக்.௨.௧. (௯௮) லூக்.௨.௧. (௯௯) லூக்.௨.௧. (௧௦௦) லூக்.௨.௧.

தம், அவனோடிருந்தசனங்களும் பசியாயிருந்த பொழுது, அவன் தேவாலயத்தில் பிரவேசித்து, ஆசாரியருக்கேயன்றி, தனக்கும், தன்னோடிருந்தவர்களுக்கும் புசிக்கத்தகாத தேவசமுக்கத்தப்பங்களைப் புசித்தானென்று நீங்கள் வாசிக்கவில்லையா.—மேலும் ஆசாரியர், ஓய்வுநாட்களில் தேவாலயத்தில் ஓய்வுநாளின் நியமத்தை மீறியும் குற்றமில்லாதிருக்கிறார்களென்று நீங்கள் வேதத்திசுவலாசிக்கவில்லையா.—தேவாலயத்திலும் பெரியவர் ஒருவர் இந்தஸ்தானத்திலேயிருக்கிறாரென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—“பலியையல்ல, இரக்கத்தைவிரும்புகிறேன்,” என்பதின் அருத்தம் நீங்கள் அறிந்தீர்களேயாகில், குற்றமற்றவர்கள்மேல் குற்றஞ்சுமத்தமாட்டீர்கள்.—மனுபுத்திரன் ஓய்வுநாளுக்குக் கர்த்தராயிருக்கிறாரென்றார்.—பின்பு அவர் அவ்விடம்விட்டு, அவர்களுடைய ஆலயத்திற்குப் பிரவேசித்தார்.

10 அங்கே சும்பினகையையுடைய மனுஷன் ஒருவனிருந்தான். அப்பொழுது அவர்கள் அவர்மேல்குற்றஞ் சுமத்தும்படி அவனுகோக்கி, ஓய்வுநாளில் சொஸ்தப்படித்துவது நியாயமாவென்றுகேட்க,—அவர் அவர்களுக்கு உத்தரமாய், உங்களில் எவனாகிலும் தன் ஆடு ஓய்வுநாளில் ஒருகுழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிட்டானா.—ஆட்டிலும் மனுஷன் எவ்வளவு மேன்மையுள்ளவன்; ஆதலால் ஓய்வுநாட்களில் நன்மைசெய்வது நியாயமென்று சொல்லி,—பின்பு அந்தமனுஷனைநோக்கி, உன்கையை நீட்டென்றுசொல்ல, அவன் அதை நீட்டினான்; அது மற்ருக்கையைப்போலச் சொஸ்தமாயிற்று.

11 அப்பொழுது பரிசேயர்புறப்பட்டு, அவரை எப்படிக்கொலைசெய்யலாமென்று அவருக்குவிருரோதமாகத் தூரலோசனை செய்தார்கள்.—யேசு அதை அறிந்து, அவ்விடம்விட்டுப்போனார்: அநேகசனங்கள் அவருக்குப்பின்செல்ல,—அவர் அவர்களெல்லாரையுஞ் சொஸ்தப்படுத்தி, தம்மை ஒருவரும்பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.—“நான் தெரிந்துகொண்ட என் தாசனும், என் ஆத்தமாவுக்குப்பிரியனுமாயிருக்கிற என் அன்பானவரைப்பாருங்கள்: அவர்மேல் என் ஆவியை அமரப்பண்ணுவேன், அதினால் அவர் புறத்தேசத்தாரிடத்தில்நீதியைப் பிரசித்தப்படுத்துவார்.—கலகமாவது, உரத்தசத்தமாவது செய்யார்; வீதிகளில் தன் குரல்கேட்கப்பண்ணார்.—நீதி செயும் அடையப்பண்ணும் வரைக்கும், அவர் நெரிந்த நாணலைமுறிக்கமாட்டார், மங்கி எரிகிறதிரியை அவிக்கமாட்டார்.—உயர்நியதேசத்தவர்கள் அவருடையநாமத்தில் நம்பிக்கைவைப்பார்கள்,” என்று.—ஏசாயாதீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது இவ்விதமாய் நிறைவேறிற்று.

பின்பு பிசாசுபிடித்திருந்த குருடனும் ஊமைஉடையனுமான ஒருவன் அவரிடத்திற்கொண்டெவரப்பட்டபொழுது, அவர், குருடனும் ஊமையனுமானவனைப்பேசவும், காணவுந்தக்கதாய்ச் சொஸ்தப்படுத்தினார்.—சனங்களெல்லாரும் பிரயித்து, இவர் தாவீதின் புத்திரனல்லவாவென்றார்கள்.—பரிசேயரோ அதைக்கேட்டு, இவன் பிசாசுகளைத்தூர்த்துவது பாகால்சேபூலென்னும் பிசாசாதிபதியினாலேயன்றி, மற்றப்படியல்லவென்றார்கள்.—யேசு அவர்களுடைய சிந்தனைகளை அடகுறித்து, அவர்களை நோக்கி, தனக்குள்ளே விரோதமாய்ப்பிரிந்திருக்கிற எந்த இராச்சியமும் அழித்துபோம்; ஒருநகரத்தாராகிலும், ஒருகுடும்பத்தாராகிலும் தங்களுக்குள்ளே பிரிவுப்பட்டால் நிறைநிறமாட்டார்கள்.—அப்படியே சாத்தான் சாத்தகதானத்தூர்த்தினால், தனக்குத்தானே விரோதமாயிருக்கிறான்; ஆகையால் அவன் இராச்சியம் எவ்வீதமாய்நிற்கும்.—நான் பாகால்சேபூலினாலே பிசாசுகளைத் தூர்த்துகிறேனாகில், உங்கள் பிள்ளைகள் அவைகளை ஆராலே தூர்த்துகிறார்கள்; ஆகையால் அவர்களை உங்களுக்கு நியாயத்தீர்ப்புவர்களாவார்கள்.—நான் தேவனுடைய ஆவிஉயினாலே பிசாசுகளைத்தூர்த்துகிறேனாகில், தேவனுடைய இராச்சியமே உங்களிடத்தில்வந்துவிட்டது.—முன்பு பலவாணைக்கட்டாவிட்டால், உக அவனுடைய வீட்டில் ஒருவன் பிரவேசித்து, அவனுடைய உடைமைகளைக்கொண்டையிடுவதெப்படி; கட்டினால் அவனுடைய வீட்டைக்கொண்டையாடலாம்.—என்னோடே இராதவன் எகவனக்குவிரோதியானவன்; என்னோடேசேர்க்காதவன்சிறமஅடிக்கிறான்.

ஆதலால் மனுஷர்செய்யும் எந்தப்பாவமும், கூதூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்: பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவமோ மன்னிக்கப்படுவதில்லையென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—எவனாகிலும் மனுபுத்திரனுக்குவிருரோதமாகப்பேசினால், அது அவனுக்கு மன்னிக்கப்படும்: எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்ப்பேசினால், அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.—ஒருமரத்தை அதின்கனிகளினால் அறியலாம்: நீ கூங்கன் ஒருமரத்தை நல்லமரமென்றெண்ணினால், அதின்கனியையும் நல்லதென்றெண்ணுங்கள்; ஒருமரத்தைக் கேடுள்ளதென்றெண்ணினால், அதின்கனியையும் கேடுள்ளதென்றெண்ணுங்கள்.—விரியன்குட்டிகளே, நீங்கள் தீயவர்களாயிருக்க நல்லவைகளைப் பேசுவதெப்படி; மனதில் நிறைந்ததையே வாய்பேசும்.—நல்ல மனுஷன் தன் இருதயத்திலுள்ள நல்லபொக்கிஷத்திவிருந்து நல்லவைகளை எடுத்துக்காண்பிக்கிறான்: தீமையுள்ள மனுஷன் தன் தீமையுள்ளபொக்கி

(ச) யாத்.உடு.கய. யாத்.உக.கஉ,கக. லேவி.அ.கக. (டு) எண்.உஅ.க. யோவா.எ.உஉ. (சு) உ.நாளா.க.யஅ. மல்.க.க. (எ) ஒசி.க.க. மீகா.க.சு,எ,அ. (ய) யோவா.க.யசு. (யக) யாத்.உக.ச,டு. உபா.உஉ.ச. (யச) யோவா.டு.யஅ. (யஎ) ஏசா.சஉ.க. (உடு) யோவா.உஉ.டு. வெளி.உ.உக. (உஅ) தாளி.எ.யசு. (உக) ஏசா.சக.உச. (கக) லூக்.யஉ.ய. எபி.சு.ச, எபி.ய.உச,உக. க.யோவா.டு.யசு. அப்.எ.டுக. (கஉ) யோவா.எ.யஉ,டுஉ. க.தீமோ.க.யக.

ஷத்திலிருந்து தீயவைகளை எடுத்துக்காண்பிக்கி
 ௩௩ றுன்.—மனுஷர் தாங்கள் பேசும் வினாவுகளுக்கு
 கள் ஒவ்வொன்றையும் குறித்து நியாயத்தீர்ப்பு
 ௩௪ னாளில் உத்தரவாதம் பண்ணுவார்களென்று நான்
 ௩௫ உங்களுக்குச் சொல்லுகிறேன்.—நீ உன் வாக்குக
 ௩௬ ளினாலே நீதிமானென்றும், உன் வாக்குகளினாலே
 ௩௭ குற்றவாளியென்று நீர்க்கப்படுவாயென்றார்.

௩௮ அப்பொழுது வேதபாரகரிலும், பரிசேயரி
 ௩௯ ளுஞ்சிலர் அவரை நோக்கி, போதகரே, உம்மால்
 ௪௦ ஏதாயினும் ஒரு அடையாளத்தைக் காணவிரும்
 ௪௧ புகிறோமென்று சொல்ல, —அவர் அவர்களுக்குத்
 ௪௨ தரமாய், தீமையும், சேராமார்க்கமுமான இந்தச்
 ௪௩ சந்தியார் ஒரு அடையாளத்தைக் கேட்கிறார்
 ௪௪ கள்; யோனாநீர்க்கதரிசியின் அடையாளமேயன்
 ௪௫ றி, வேறொரு அடையாளமும் இவர்களுக்குக்
 ௪௬ சய கொடுக்கப்படுவதில்லை.—யோனா, மூன்றுநாள்
 ௪௭ இரவும்பகலும் ஒருமகாமச்சத்தின்வயிற்றிலிருந்
 ௪௮ ததுபோல, மனுபுத்திரனும் மூன்றுநாள் இரவும்ப
 ௪௯ சக கலும் பூயிக்குள்ளிருப்பார்.—நினிவே நகரத்தார்
 ௫௦ நியாயத்தீர்ப்புநாளில் இந்தச்சந்தியாருக்கு வி
 ௫௧ ரோதமாயெழும்பி, இவர்கள் மேல் குற்றஞ்சு
 ௫௨ மத்துவார்கள்: யோனா செய்த பிரசித்தத்தைக்
 ௫௩ கேட்டு, அவர்கள் மனத்திரும்பினார்கள்; யோ
 ௫௪ னாவிலும் பெரியவர் ஒருவர் இவ்விடத்தில் இருக்
 ௫௫ சுகிறார்.—அன்றியும், தெற்குத்தேசத்து இராசாத்தி
 ௫௬ நியாயத்தீர்ப்புநாளில் இந்தச் சந்தியாருக்கு வி
 ௫௭ ரோதமாயெழும்பி, இவர்கள் மேல் குற்றஞ்சுமத்
 ௫௮ துவான்: அவன் சலோமோனின் ஞானத்தைக்
 ௫௯ கேட்கும்பொருட்டுப்பூயியின் எல்லைகளினின்
 ௬௦ றும்வந்தான்; சலோமோனிலும் பெரியவர் ஒரு
 ௬௧ வர் இவ்விடத்தில் இருக்கிறார்.—அசுத்தஆவி ஒரு
 ௬௨ மனுஷனை விட்டுப் புறப்பட்டபின்பு, நீரற்ற இ
 ௬௩ டங்களில் அலைந்து, இளைப்பாறுதற்கான இடத்
 ௬௪ தைத் தேடியும் கண்டடையாமலிருக்கும்பொழு
 ௬௫ து, அது, நான் புறப்பட்ட என்விடற்குத்திரும்
 ௬௬ பிப்போவேனென்று சொல்லி, அவ்விடத்திற்
 ௬௭ சென்று, வெறுமையும், பெருக்கிச்சோடிக்கப்
 ௬௮ பட்டதுமாயிருக்கக்கண்டு, திரும்பிப்போய்,—
 ௬௯ சடுதன்னிலும் மிகவுந் தீமையான வேறேழுஆவிக
 ௭௦ ளைக்கூட்டிக்கொண்டுவந்து பிரவேசித்து, அவ்
 ௭௧ கேவாசம்பண்ணும்: அந்தமனுஷனுடைய முன்
 ௭௨ னிலைமையிலும் பின்னிலைமை அதிககேடுள்ளதா
 ௭௩ ரும். அப்படியே இந்தத்தீமையுள்ள சந்ததிக்கும்
 ௭௪ கடக்குமென்றார்.

௭௫ சனங்களுடனே அவர் இப்படிப்பேசுகையில்,
 ௭௬ அவருடைய மாதாவுஞ் சகோதாரும் அவ
 ௭௭ ரோடே பேசவிரும்பி, வெளியேநின்றார்கள்.—
 ௭௮ சஎ ஒருவன் அவரிடத்தில், பாரும், உம்முடைய மா
 ௭௯ தாவுஞ் சகோதாரும் உம்மோடே பேசவிரும்பி,
 ௮௦ சஅ வெளியே நிற்கிறார்களென்றான்.—அவர் தமக்க
 ௮௧ தைத் தெரிவித்தவனுக்கு உத்தரமாய், என்னு

டைய மாதா யாவர், என் சகோதரர் யாவரென்
 ௮௨ றுசொல்லி,—தம்முடைய சேஷருக்கு நேரே தமசுக
 ௮௩ துகையை நீட்டி, என் மாதாவையுஞ் சகோதர
 ௮௪ ரையும் பாருங்கள்.—பரமண்டலத்திலுள்ள என் டுய
 ௮௫ பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர் எவரோ,
 ௮௬ அவரே என்சகோதரர், என்சகோதரி, என்மாதா
 ௮௭ வென்றார்.

ய௩. அதிகாரம்.

௮௮ க. விதைக்கிறவனை உவமித்தல்: ய. சேஷருடனே
 ௮௯ சம்பாவித்தல்: யஅ. சொல்லிய உவமையின் அ
 ௯௦ ருத்தந் தெரிவித்தல்: உச. கனையின் உவமை:
 ௯௧ க. கடுகுவிதையின் உவமை: ௩௩. புளித்தமா
 ௯௨ வின் உவமை: ௩௪. தீர்க்கதரிசனங்கள் சித்தியா
 ௯௩ தல்: ௩௫. முன் சொன்ன உவமையின்வியாக்கி
 ௯௪ யானஞ்சொல்லல்: ௩௬. மறைபொருளின் உவ
 ௯௫ மை: ௩௭. முத்தின் உவமை: ௩௮. வலையின் உ
 ௯௬ வமை: ௩௯. சேஷருக்குணர்த்தல்: ௩௯. கிறிஸ
 ௯௭ துச் சயதேசத்தாரால் அவமதிக்கப்படல்.

பின்பு, அந்நாளிலே யே சுவீட்டிலிருந்து புறப்
 ௯௮ பட்டுப்போய், கடலினருகே உட்கார்தார்.—அ
 ௯௯ நேசனங்கள் அவரிடத்தில் கூடவந்தபடியால்
 ௯௯௦ அவர் படவில் ஏறி உட்கார்து, சனங்களெல்லா
 ௯௯௧ ரும் கரையிலேநிற்க,—அவர் உவமைகளால் அ
 ௯௯௨ நேகவிசேஷங்களை அவர்களுக்குப்போதித்தார்.—
 ௯௯௩ பாருங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்
 ௯௯௪ புறப்பட்டான்; அவன் விதைக்கிறபொழுது, சி
 ௯௯௫ லவழியருகேவிழுந்தன, அவைகளைப் பறவை
 ௯௯௬ கள்வந்து பட்சித்தன.—சில சிறிதுமண்ணுள்ள
 ௯௯௭ கற்பாறை இடங்களில் விழுந்து, மண் ஆழமில்
 ௯௯௮ லாததினால் உடனே முளைத்தன.—வெயில் ஏறின
 ௯௯௯ பொழுது அவைகள் தீந்து, வேரில்லாததினால் உ
 ௯௯௯௦ லர்ந்துபோயின.—சில முள்ளுகளுக்குள்ளே வி
 ௯௯௯௧ ளுமுந்தன; முள்ளுகள்வளர்ந்து அவைகளை நெருக்
 ௯௯௯௨ கின.—வேறு சிலவா நல்லநிலத்தில் விழுந்து, அ
 ௯௯௯௩ சில தூரகவும், சில அறுபதாகவும், சில முப்ப
 ௯௯௯௪ தாகவும் பலன்கொடுத்தன.—கேட்கிறதற்குக்கா
 ௯௯௯௫ துள்ளவன் கேட்கக்கடவென்றார்.—பின்பு சி
 ௯௯௯௬ ஷர் வந்து, அவரைநோக்கி, என் உவமைக
 ௯௯௯௭ ளால் அவர்களுடன் பேசுகிறீரென்று கேட்க,—
 ௯௯௯௮ அவர்களுக்குத்தரமாய் அவர், பரம இராச்சியத்
 ௯௯௯௯ தின் மறைபொருளை அறியும்படிக்கு உங்களுக்
 ௯௯௯௯௦ கு அருள்கிடைத்தது, அவர்களுக்கோ கிடைக்க
 ௯௯௯௯௧ வில்லை.—உள்ளவனெவனோ, அவனுக்குக் கொ
 ௯௯௯௯௨ டிக்கப்படும், பரிபூரணமுடையவான்: உள்ள
 ௯௯௯௯௩ னல்லாதவனோ, அவனை டித்திலுள்ளதும் எடுத்
 ௯௯௯௯௪ துக்கொள்ளப்படும்.—அவர்கள் கண்டெங்காணும்
 ௯௯௯௯௫ யெக
 ௯௯௯௯௬ லும், கேட்டுக்கேளாமலும், உணராமலுமிருக்கி
 ௯௯௯௯௭ ரபடியினாலே, நான் உவமைகளால் அவர்களுட
 ௯௯௯௯௮ னேபேசுகிறேன்.—“இந்தச்சனங்கள் கண்களி டிச
 ௯௯௯௯௯ னாலேகாணாமலும், காதுகளினாலே கேளாமலும்,
 ௯௯௯௯௯௦ இருதயத்தில் உணராமலும், மனத்திரும்பாம

(௩௮) க.கொரி.௧.உ.உ. (௩௯) ஏசா.இள.௩. யோவா.௪.௪.அ. (௪௦) யோனா.௧.வ.எ. (௪௧) லூக்.வ.௩.௩. ரோ.௨.௨.எ. யோனா.௩.௩. (௪௨) க.இரா.வ.௧. (௪௩) யோபு.௧.௭. க.பேதுரு.௩.அ. (௪௪) எபி.௧.௪. எபி.ய.௨.௧. உ.பேதுரு.௨. ௨.ய.௨.௧.௨. (௪௫) அப்.க.யி.௪. க.கொரி.௩.௩. கலா.௧.யி.௩. (௪௬) யோவா.வ.இ.யி.௪. கொலோ.௩.யி.௩. எபி.௨.யி.௩.— (ய௩. அதி. ௮.) ஆதி.௨.௧.யி.௨. (யி) மாற்.௪.யி.௩. க.கொரி.௨.யி. ௧.யோவா.௨.௨.எ. (யி) எபி.இ.யி.௩.

லும், என்னால் சொஸ்தமடையாமலுயிருக்கும்படிக்கு, அவர்கள் கடினமாக்கப்பட்ட இருதயத்தையும், மந்தமாக்கப்பட்டகாதுகளையும், மூடிக்கொண்டிருக்கிற கண்களையுமுடையவர்களையிடுருக்கிறபடியினாலே, -நீங்கள் கேட்பீர்கள், ஆனாலும் உணரமாட்டீர்கள்; காண்பீர்கள், ஆனாலும் அறியமாட்டீர்கள்," என்று ஏசாயா சொல்லிய தீர்க்கதரிசனவாக்கியம் அவர்களிடத்தில் நிறையவேறிற்று.—உங்கள் கண்களோ காணுகின்றன, உங்கள் காதுகளோ கேட்கின்றன; ஆதலால் அவைகளே ஆனந்தமுள்ளவைகள்.—நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், கேட்கிறவைகளைக் கேட்கவும், அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் விரும்பியும், காணாமலும் கீனாமலும் போனார்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்றார்.

ய௨ ஆகையால் நீங்கள் விதைக்கிறவீண்ப்பற்றும் யக உவமையைக்கேளுங்கள்.—ஒருவன் இராச்சியத்தின் வாக்கைக்கேட்டும் உணராதிருந்தால், தீயன்வந்து அவனுடைய இருதயத்திலே விதைக்கப்பட்டதைக்கவருகிறான். இவனே வழியருகே உலி விழுந்த விதையைப் பெற்றவன்.—கற்பாறையில்தீய விதையைப்பெற்றவன், வாக்கைக்கேட்டவுடனேசந்தோஷத்தோடே அதை உட்கொள்ளும், வேர்பற்றியிராமல் கொஞ்சக்காலம் உக மாத்திரம் நிலைத்து, -பின்பு அந்த வாக்கினியித்தம் உபத்திரவமுந்தயரமும் நேரிட்டமாத்திரத்தெதில் தவறுகிறான்.—முன்னள்ளிடுத்தில்விழுந்த விதையைப்பெற்றவன், வாக்கைக்கேட்ட பின்பு, வெளக்கிக்கவலையும், பொருள் மயக்கமும் அந்த வாக்கை நெருக்குவதினால் பலனற்றவனாகவான்.—நல்லநிலத்திலேவிழுந்தவிதையைப்பெற்றவனே, அந்த வாக்கைக்கேட்டும், உணர்ந்தும், அதின்படிசெய்தும், ஒருவன் தூறும், ஒருவன் அறுபதும், ஒருவன் முப்பதுமாகப்பலன்கொடுத்து வருகிறுனென்றார்.

௨௪ அவர் வேறொரு உவமையை அவர்களுக்குச் சொல்லிக்காட்டினார், பரம இராச்சியம், ஒருவன் தன்வயலில் நல்லவிதைவிதைத்தலுக்கொப்பாயி உடுருக்கின்றது.—சனங்கள் நித்திரைகொள்ளுகையில், அவன் சத்துருவந்துகொதுமைக்குள்ளேக உக னையை விதைத்துப்போனான்.—பின்புபயிர்முனைத்துக்கதிர்கொண்டபொழுது, அந்தக்களைகளுங்குள காணப்பட்டன.—பணியிடைக்காரர்தங்கள் ஏசுமானனிடத்தில் வந்து, ஆண்டவனே, நீர் உமதுவயலில் நல்ல விதையை விதைத்திரல்லவா; களைகள் அதில் எப்படி உண்டாயினவென்று ௨௮ கேட்க, -அவன், சத்துரு அதைச்செய்தானென்றான். அப்பொழுது பணியிடைக்காரர், நாங்கள்

போய், அவைகளைப்பிடுங்குவது உமக்குச்சித்தமாவென்று கேட்க, -அவன், வேண்டாம்; களை உகளைப்பிடுங்குகிறபொழுது கொதுமையையும் பிடுங்காதபடிக்கு, -அவ்விரண்டையும் அறுப்புக்காலம்வரைக்கும் வளரவிடுங்கள்: அறுப்புக்காலத்தில் நான் அரி அரிகிறவர்களுடனே, நீங்கள் முதல் களைகளைப்பிடுங்கி, எரிக்கிறதற்குக்கட்டுகனாகக் கட்டிவையுங்கள்: பின்பு கொதுமையை என் களஞ்சியத்தில் சேர்த்துவிடுங்களைன்று சொல்வேனென்பதைச் சொன்னுனென்றார்.

அவர் வேறொரு உவமையை அவர்களுக்குச் சொல்லிக்காட்டினார்; பரம இராச்சியம் ஒருகடுகுவிதைக்கொப்பாயிருக்கின்றது, அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன்நிலத்திலே விதைத்தான்.—அது எல்லாவிதைகளிலுஞ்சிறியதாயினும், வள உருமப்பொழுது எந்தப்பூண்டிலும் பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதின் களைகளில் வந்தடையத்தக்கதான செய்யாகுமென்றார்.

அவர் வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்; மூன்று மரக்கால் மாமுழுவதும் புளிப்பாகும்வரைக்கும் ஒருவ்விரு புளித்தமாவை எடுத்துஅதிலேமறைத்துவைத்தான்; பரம இராச்சியம் அந்தப்புளித்தமாவைக்கொப்பாயிருக்கின்றதென்றார்.—யேசு இவைகளையல்லவாம் உவமை கூசாயாகச் சனங்களுடன்பேசினார்; உவமைகளினாலேயன்றி வேறுவிதமாய் அவர் அவர்களுடன் பேசவில்லை.—“நான் உவமைகளோடே என் கடுவாயைத்திறந்து, உலகத்தோற்றம்முதல் மறைந்த பொருளைவெளிப்படுத்துவேன்,” என்று தீர்க்கதரிசி சொல்லியவாக்கு நிறைவேறிற்று.—பின்பு கூசு யேசு சனங்களை அனுப்பிவிட்டும், வீட்டுக்குப்போனார். அங்கே அவருடையசீஷர் அவரிடத்தில்வந்து, நீர்வயலின்களைகளைக்குறித்துச்சொல்லிய உவமைப்பொருளை எங்களுக்குவெளிப்படுத்தவேண்டுகென்றுசொல்ல, -அவர்களுக்குத்தகவரமாய், அவர், நல்லவிதையைவிதைக்கிறவன் மனுபுத்திரன்; வயல் உலகம்;—நல்லவிதைஇராச்சியத்தின்சந்தியார்; களைகள் தீயனுடையசந்தியார்;—அவைகளைவிதைக்கிறசத்துரு பிசாசு; அகூறுப்புக்காலம் உலகத்தின்முடிவு; அரி அரிகிறவர்கள் தேவதூதர்கள்;—களைகள் சேர்க்கப்பட்டஅக்கினியினால் எரிக்கப்படுவதுபோல, இவ்வலகத்தின் முடிவுவேநடக்கும்.—மனுபுத்திரன் தமது சகதூதரை அனுப்ப, அவர்கள், அவருடைய இராச்சியத்திலுள்ள சகல இடறல்களையும், பாவஞ்செய்பவர்களையுஞ்சேர்த்து, -அக்கினிச்சூனியிசுடல் அவர்களைப்பொடுவாக்கள்: அங்கே அழுகையும் பற்கடிப்புமுண்டாயிருக்கும்.—அப்பொழுது கூசு நீதிமான்கள் தங்கள் பிதாவின் இராச்சியத்தி

(யடு) ஏசா.சு.கூ. எசேசு.யெ.உ. யோவா.யெ.௨௪ய. அபு.௨௮.௨௬, ௨௭. ரோ.யக.௮. உ.கொரி.கூ.யசு.யடு. (யக) லூக்.யெ.௨௬, ௨௭. யோவா.௨யெ.௨௬. (ய௭) எபி.யக.யகூ. க.பேதுரு.க.யெ.க. (௨ய) ஏசா.௮௮.௨. எசேசு.கூ.கூ.கூ.௨. யோவா.௮.கூ. (௨க) உ.தீமோ.க.யடு. (௨௨) லூக்.யெ.௨௭. க.தீமோ.ச.யெ. எரே.ச.கூ. (கூ) ஏசா.௨.௨௬. மீகா.ச.க. (கூ) சக்.எ.யெ. ரோ.யக.௨௮, ௨௯. க.கொரி.௨.எ. எபே.கூ.கூ. கொலோ.க.௨௬. (க௮) ரோ.யெ.யெ. கொலோ.க.கூ. ஆதி.கூ.யடு. யோவா.௮.௭௭. அபு.யகூ.யெ. க.யோவா.கூ.யெ. (கூ) யோவே.கூ.யகூ. வெளி.யசு.யடு. (௭க) உ.பேதுரு.௨.க.௨. (௭௨) வெளி.௨யெ.யெ. (௭க) தானி.யெ.௨.கூ. க.கொரி.யடு.௭௨, ௭௩, ௮௮.

லே சூரியனைப்போலப்பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக்காதுள்ளவன்கேட்கக்கடவன்.

௪௪ அன்றியும், பரமஇராச்சியம் வயவில்புதைக்கப்பட்ட பொக்கிஷத்தாக்கு ஒப்பாயிருக்கின்றது; அதை ஒருமனுஷன் கண்டு மறைத்து, பின்பு அதைப்பற்றிய சந்தோஷத்தினால் போய், தனக்குள்ளயாவையும் விற்று, அந்தவயலைக்கொள்ளுகிறான்.

௪௫ அன்றியும், பரமஇராச்சியம் நல்லமுத்துக்களைத் தேடி, — ஒரு ஆணிமுத்தைக்கண்டு, போய், தனக்குள்ளயாவையும் விற்று, அதைக்கொள்ளுகிற வி யாபாரிக்கு ஒப்பாயிருக்கின்றது.

௪௬ மேலும் பரம இராச்சியம் கடலிலிடப்பட்டு, எந்தச்சாதி யானவைகளையும் வாரிக்கொள்ளுகிற சமூக வலைக்கு ஒப்பாயிருக்கின்றது. — அது கிறைந்த பொழுது சனங்கள் அதைக்கரையில் இழுத்து, உட்காந்து, நல்லவைகளைப் பாத்திரங்களிலே சேர்த்து, தகாதவைகளைத்தள்ளிவிடுகிறார்கள். —

௪௭ இவ்வீதமாய் உலகத்தின் முழுவிலே நடக்கும்: தேவதூதர்புறப்பட்டு, நீதிமான்களிலிருந்து துண் டு மார்க்கரைப்பிரித்து, — அக்கினிச்சூனியில் அவர்களைப்போடுவார்கள்: அங்கே அழுகையும் பற்க டிகுடிப்புமுண்டாயிருக்கும்மென்றார். — யேசு, இவை களையெல்லாம் நீங்கள் அறிந்துகொண்டீர்களா வென்று அவர்களிடத்திற்கேட்க, அவர்கள், கர்த்தாவே, அறிந்துகொண்டோமென்றார் ௫௨ கள். — அவர் பின்னும் அவர்களை நோக்கி, பரம இராச்சியத்தைக்குறித்த உபதேசத்தைப்பெற்ற எந்த வேதபாரகனும், புதியவைகளையும், பழையவைகளையும் தன் பண்டசாலையிலிருந்து வெளிப்படுத்தும் வீட்டெசமானைப்போலிருக்கிறாரென்றார்.

௫௩ யேசு இவ் உவமைகளைச் சொல்லிமுடித்த ௫௪ பின்பு, அவ்விடம்விட்டுப்புறப்பட்டார். — அவர் தமது ஊரில் வந்து, ஆலயத்திலே சனங்களுக்கு உபதேசம்பண்ணினார்; அவர்கள் பிரயித்து, இவ்வீதஞானமும் ஆச்சரியமான கிரியைகளும் ௫௫ இவனுக்கென்கேயிருந்துவந்தன. — இவன் தச்ச னுடையபுத்திரனல்லவா; இவன் மாதாவின் நாமம் மரியாளல்லவா; இவனுடையசகோதரர் யாக்கோபும், யோசேப்பும், சீமோனும், யூதாவுமல்ல ௫௬ வா, — இவனுடையசகோதரிகளெல்லாரும் நமக்குள்ளே இருக்கிறார்களல்லவா; இவைகளெல்லாம் இவனுக்கு எங்கேயிருந்துவந்தனவென்றுசொல் ௫௭ வி. — அவரைக்குறித்து இடமுண்டார்களே. யேசு அவர்களைநோக்கி, தந்தேசத்திலும், தன்குடும் பத்திலுமன்றி, தீர்க்கதரிசி எவ்விடத்திலாகிலும் ௫௮ அவமதிக்கப்படாணென்றார். — அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அவ்விடத்தில் அநேக ஆச்சரியமான கிரியைகளைச் செய்யவில்லை.

யச. அதிகாரம்.

க. யோவான்ஸ்நான்கொலைசெய்யப்பட்டல்: யுக. ஐந்தப்பத்தையும் இரண்டு மீனையுங் கொண்டு

ஐயாயிரஞ் சனங்களைப்போஷித்தல்: உ. யேசு சமுத்திரத்தின்மேல் உலாவல்: ௩௪. அநேக சனங்களைச் சொஸ்தப்படுத்தல்.

அக்காலத்தில் காற்பங்குதேசாதிபதியாகிய ஏசுரோது யேசுவின் கீர்த்தியைக்கேள்விப்பட்டிடு, — தன் பணிவிடைக்காரரைநோக்கி, இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரினின்றும் உயிர்த்தெழுந்தவனாதலால், இவனால் இந்த ஆச்சரியமான கிரியைகள் நடப்பிக்கப்பட்டன வென்றான்.

முன்பு யோவான், ஏரோது இராசாவிடத்தில் அவனுடையதம்பியாகியபிலிப்பினுடைய மனைவி ஏரோதியானைக்குறித்து, நீர் அவனைச்சேர்க்கத் தகாதென்று சொன்னதினியித்தம், — ஏரோது இராசா அவனைப்பிடித்துக்கட்டி, காவலில்வைப்பித்தான். — அவனைக் கொலைசெய்ய அபிப்பிராயங்கொண்டும், சனங்கள் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவன் அவர்களுக்குப் பயந்தான். — ஆனாலும் ஏரோதின்சென் மதினங்கொண்டாடப்பட்டபொழுது, ஏரோதியாளின் புத்திரி அவர்களுக்குமுன் நடனம்பண்ணி ஏரோதைச்சந்தோஷப்படுத்தினான், — ஆனபடியால் எதைக்கேட்டாலுந் தருவேனென்று அவன் அவளுக்கு ஆணையிட்ட வாக்குக்கொடுத்தான். — அவன் தன்மாதாவினால் முன் உணர்ந்தப்பட்டபடி, நீர் யோவான் ஸ்நானுடைய சிரசை ஒருதாலத்தில் இங்கே எனக்குத்தரவேண்டுமென்றான். — அதினால் இராசா துக்கமடைந்து, தான் இட்ட ஆணையினியித்தமும், தன்னுடன் பந்தியிலிருந்தவர்களினியித்தமும் அவன் அதைக் கொடுக்கிறதற்குக் கட்டினையிட்டான். — பின்பு சிறைச்சாலையில் ஆளனுப்பி, யோவானுடைய சிரசைச்சேசிப்பித்தான். — அந்தச் சிரசு ஒருதாலத்தில்கொண்டுவந்து, அந்தக்கன்னிகுக்கு கொடுக்கப்பட்டது: அவன் அதைத் தன் மாதாவிடத்தில் கொண்டுபோய்க்கொடுத்தான். — பின்பு யேசு அவனுடைய சீஷர் வந்து அவனுடைய உடலை எடுத்து அடக்கம்பண்ணி, போய், யேசுவுக்கு அந்தச்செய்தியைத்தெரிவித்தார்கள்.

யேசு அதைக்கேட்டு, படவிலேறி, வனத்தேசைச்சேர்ந்த ஒரு இடத்துக்குத்தனியேபோனார்: சனங்கள் அதைக்கேள்விப்பட்டிடு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரைப்பின்சென்றார்கள். — யேசு புறப்பட்டுத்திரளானசனங்களைக்கண்டு, அவர்கள்மேல்மனதுருகி, அவர்களில்வியாதியுள்ளவர்களைச்சொஸ்தப்படுத்தினார்.

சாயங்காலத்தில் அவருடையசீஷர் அவரிடத்தில்வந்து, இதுவனத்தைச்சேர்ந்திடும், நேரஞ்சென்றுபோயிற்று; சனங்கள் கிராமங்களுக்குப் போய்த்தங்களுக்காக ஆகாரத்தைக்கொள்ளும்படிக்கு அவர்களை அனுப்பிவிடுமென்று சொல்ல, — யேசு, இவர்கள் போகவேண்டவதில்லை; யுகநீங்களே இவர்களுக்குப்புசிக்கக்கொடுங்களென்

(௪௪)பிலி.௩.௭.௮. ஏசா.௫.௧. வெளி.௩.௮. (௪௬)நீதி.௨.௪. (௫௨)உன்.௭.௧௩. (௫௫)ஏசா.௪.௬.௭. — (யச.அதி.௩.) வேலி.௮.௮. (௫) லூக்.௨.௧. (௧௩) யோவா.௬.௨. (யச) மாற்.௬.௩௪. (௧௫) யோவா.௬.௫.

யெ றார்.—அதற்கு அவர்கள் ஐந்து அப்பமும், இரண்டி
மீனுமேயல்லாமல், வேறொன்றும் எங்களிடத்
யெ திலில்லையென்று சொல்ல, —அவர், அவைகளை
என்னிடத்திற் கொண்டுவருங்களுென்றார்.—
யெ பின்பு அவர், சனங்கள் புல்லின்மேலே பந்தி
யிருக்கும்படி கட்டினாயிட்டு, அந்த ஐந்து அப்
பங்களையும், இரண்டின்மேலும் எடுத்து, வா
னத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வாதஞ்செய்
து, அப்பங்களைப்பிட்டுச் சீஷரிடத்திற்கொடுக்
யெ க, சீஷர்சனங்களுக்குக் கொடுத்தார்கள்.—அ
வர்களுெல்லாரும் புசித்தத் திருத்தி அடைந்தார்
கள்: சேஷமானவைகளைப்பென்றிரண்டுகூட
யெ க நிறைய எடுத்தார்கள்.—புசித்தவர்கள், ஸ்திரிக
ளும் பிள்ளைகளுந்தவிர, ஏறக்குறைய ஐயாயி
ரம்புருஷர்.

யெ ௨௨ அப்பால் யேசு சனங்களை அனுப்பிவிடுகை
யில், தம்முடைய சீஷர் படவிலேறித் தமக்கு
யெ முன் அக்கரைக்குப்போகும்படி அவர்களைநெ
யெ ௨௩ ருக்கியேவினார்.—சனங்களை அனுப்பிவிட்டபின்
யெ பு, அவர் தனியே பிரார்த்தனைபண்ணும்படி ஒரு
யெ மலைக்குப்போனார்: சாயங்காலமானபொழு
யெ ௨௪ து, அவர் அங்கே தனித்துநின்றார்.—அந்தச் சமு
யெ யத்திலே படவு கடலின்மேலே சேர்ந்து, எதிர்
யெ ௨௫ காற்றாயிருந்தினியித்தம் அலைகளால் அலைவு
யெ ௨௬ பட்டது.—அப்பொழுது இரவின் காலாஞ்சாமத்
யெ திலே யேசு சமுத்திரத்தின்மேல்கடந்து, அவர்
யெ ௨௭ களிடத்திற்கென்றார்.—அவர் சமுத்திரத்தின்மேல்
யெ நடக்கிறதைச் சீஷர் கண்டு திகைத்து, ஆவேச
யெ ௨௮ மென்று சொல்லிப் பயத்தினால் ஓலமிடத்தொ
யெ ௨௯ டுடங்கினார்கள்.—அப்பொழுதே யேசு, அவர்களு
யெ ௩௦ டனே, திடங்கொள்ளுங்கள், பயப்படாதிருங்
யெ ௩௧ கள்; நாந்தானென்றார்.—பேதுரு அவரைநோக்
யெ ௩௨ கி, கர்த்தாவே, நீரேயானால் சலத்தின்மேல்
யெ ௩௩ உம்மிடத்தில் நான்வரும்படி கட்டினாயிடுமென்
யெ ௩௪ றான்.—அதற்கு அவர் வாவென்றுசொல்ல, பே
யெ ௩௫ துருபடவைவிட்டிறங்கி, யேசு வினி டத்தில்
யெ ௩௬ போகும்படி சலத்தின்மேல் நடந்து,—காற்றுப்
யெ ௩௭ பலத்திருப்பதைக்கண்டபயந்து அழிமுத்தொடங்
யெ ௩௮ கி, கர்த்தாவே, என்னை இரட்சியுமென்று உ
யெ ௩௯ ரத்தசத்தமிட்டான்.—உடனே யேசு கையை நீட்
யெ ௪௦ டி அவனைப் பிடித்துக்கொண்டு, அவனுடனே,
யெ ௪௧ ஆ, அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய்
யெ ௪௨ கூடென்றார்.—அவர்கள் படவிலேறினவுடனே, காற்
யெ ௪௩ கூறு அமைதியாயிற்று.—அப்பொழுது படவிலுள்
யெ ௪௪ னவர்கள்வந்து அவரை கமஸ்கரித்து, மெய்யாக
யெ ௪௫ வே நீர் தேவனுடைய குமாரனென்றார்கள்.

யெ ௪௬ பின்பு அவர்கள் அக்கரைக்கு ஓடி, கெனேச
யெ ௪௭ கடு ரெத் நாட்டிலே சேர்ந்தார்கள்.—அவ்விடத்தும
யெ ௪௮ னுஷர் அவரை அறிந்து, அந்தத்தேசமெங்கும் ஆ
யெ ௪௯ னனுப்பி, பிணியாளிகளுெல்லாரையும் அழைப்
யெ ௫௦ பித்து, அவரிடத்தில்கொண்டுவந்தார்கள்.—அவ

ருடையவஸ்திரத்தின் ஓரத்தைமாத்திரம் தொடும்
படிவேண்டினார்கள்; தொட்டயாவருஞ் சொல்
தமடைந்தார்கள்.

வடு. அதிகாரம்.

யெ ௧. கிறிஸ்து, வேதபாரகரையும் பரிசேயரையும்
கண்டித்தல்: யெ. மனுஷரை அசுத்தப்படுத்துகிற
தின்னதென்று குறித்தல்: ௨௧. ஒருகாணன்ஸ்தி
ரியின்புத்திரியைச் சொஸ்தப்படுத்தல்: ௨௨. அ
நேகசனங்களைச் சொஸ்தப்படுத்தல்: ௨௩. ஏழு
அப்பங்களிணும், சிலசிறுமீன்களினுணும் கா
லாயிரஞ்சனங்களைப்போஷித்தல்.

யெ ௨ அிக்காலத்திலே யெருஷலேமிலுள்ள வேதபா
யெ ௩ ரகரும், பரிசேயரும் யேசு வினி டத்தில் வந்
யெ ௪ து,—உம்முடைய சீஷர் தங்களைக்களைக் கருவா
யெ ௫ மல்போசனம்பண்ணி, முதியோருடைய பாரம்
யெ ௬ பரியமுறைமையை மீறிக்கடக்கிறதென்னவென்
யெ ௭ றுகேட்க,—அவர்களுக்குத்தரமாக யேசு, நீங்
யெ ௮ கள் உங்கன்பாரம்பரியமுறைமையினால் தேவ
யெ ௯ னுடைய கட்டளையை ஏன் மீறிக்கடக்கிறீர்கள்.—
யெ ௧௦ “உன் பிதாவையும் மாதாவையும் கணம்பண்ண
யெ ௧௧ வேண்டும்,” என்றும், “பிதாவையினும், மாதா
யெ ௧௨ வையையினும் நிந்திப்பவன் கொலைசெய்யப்பிட
யெ ௧௩ வேண்டும்,” என்றுந்தேவன் கட்டளையிட்டார்.—
யெ ௧௪ நீங்கனோ, ஒருவன் தன் பிதாவிடத்திலாயினும்,
யெ ௧௫ மாதாவிடத்திலாயினும் உமக்கென்னுலே உதவு
யெ ௧௬ கிறதேதுண்டோ, அதைக் காணிக்கையாய்க்கொ
யெ ௧௭ டிக்கிறேனென்னும் வாக்கைச்சொன்னால்,—அ
யெ ௧௮ வன் தன் பிதாவையும், தன் மாதாவையும் கணம்
யெ ௧௯ பண்ணவேண்டவதில்லையென்று போதித்து, இ
யெ ௨௦ வ்விதமாய் உங்கன்பாரம்பரியமுறைமைகளின
யெ ௨௧ ளே தேவனுடைய கட்டளையை அபத்தமாக்
யெ ௨௨ குகிறீர்கள்.—ஆ, கபடிகடே! இந்தச்சனங்கள் எ
யெ ௨௩ தங்கள்வாயினால் என்னிடத்திற்கேசுருகிறார்கள்,
யெ ௨௪ தங்கள் உதடுகளினால் என்னைக்கணம்பண்ணுகி
யெ ௨௫ றார்கள்; இவர்களுடைய இருதயமோ எனக்குத்
யெ ௨௬ தூரமாயிருக்கின்றது.—மனுஷர் கற்பித்தவதிக
யெ ௨௭ ளைத் தேவ கட்டளையென்றுபோதித்து, விருதா
யெ ௨௮ வாக எனக்கு ஆராதனைசெய்துவருகிறார்கள்,
யெ ௨௯ என்று—ஏசாயா உங்களைக்குறித்துத் தீர்க்கதரிசன
யெ ௩௦ வாக்கியங்களை நன்றாகச்சொன்னுனென்றார்.

யெ ௩௧ பின்பு சனங்களை வர அழைத்து, நீங்கள் கேட்
யெ ௩௨ டி உணர்ந்துகொள்ளுங்கள்.—வாய்க்குள்ளேபோ
யெ ௩௩ கிறது ஒருவனையும் அசுசிப்படுத்தாது; வாயிலி
யெ ௩௪ ருந்துபுறம்படுகிறதே ஒருவனை அசுசிப்படுத்து
யெ ௩௫ கின்றதென்று அவர்களுடனே சொன்னார்.—அப்
யெ ௩௬ பொழுது அவருடைய சீஷர் அவரிடத்தில்வந்
யெ ௩௭ து, பரிசேயர் இந்தவாக்கைக்கேட்டு, இடறுண்
யெ ௩௮ டார்களென்று அறிந்திருக்கிறீராவென்று சொல்
யெ ௩௯ ல,—அவர், என் பரம பிதா கடாத காற்றுக்கன்யா
யெ ௪௦ வும் பிடுங்கப்படும்.—அவர்களைவிட்டுவிடுங்கள்: யெ
யெ ௪௧ அவர்கள் குருடருக்குவழிகாட்டுகிறகுருடராய்

(௨௩) யோவா.சு.யெ. (௨௪) யோபு.க.அ. (௨௫) சங்.உ.எ. யோவா.க.சு.க. அப்.அ.க௭. ரோ.க.ச. (௨௬) அப்.யெ. ௨௨.—(வடு. அதி. ௨) கொலோ.௨.அ. (ச) யாத்.௨.யெ. ௨. நீதி.௨.௨.௨. ஏபே.க.௨. யாத்.௨.க.யெ. நீதி.௨.யெ. ௨. (௭) ஏசா.௨.க.யெ. எசே.௧.௩.௩. (அ) ஏசா.௨.க.யெ. கொலோ.௨.யெ. ௨. ௨. தீத்.க.யெ. (யெ) அப்.யெ.வடு. ரோ. யெ.யெ.யெ.௨. க.தீமோ.ச.ச. தீத்.க.யெ. (யெ) யோவா.யெ.௨. க.கொரி.க.யெ. (யெ) ஏசா.க.யெ. மல்.௨.அ.யெ.

ருக்கிரர்கள். குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியிலேவிழுவார்களென்று இருந்தார்.—அப்பொழுதுபோது அவரைநோக்கி, இந்த உவமையை எங்களுக்கு விவரிக்கவேண்டுமென்று.—அதற்கு யேசு, இதுவரைக்கும் நீங்கள் யாரும் புத்தியில்லாதவர்களா.—வாய்க்குள்ளே போகிறவையெல்லாம் வயிற்றிற்பிரவேசித்துக் கழிந்துபோகின்றனவென்பதை, நீங்கள் இன்று அணு உணர்ந்துகொள்ளவில்லையா.—வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவருகின்றன; இவைகளே மனுஷனை அசுயசுசிப்படுத்துகின்றன.—இருதயத்திலிருந்து தூராலோசனைகள், கொலைகள், விபசாரங்கள், வேசைமார்க்கங்கள், களவுகள், பொய்ச்சாட்சிகள், தூஷணங்களாகிய இவைகள் புறப்படுகின்றன.— உய மனுஷனை அசுசிப்படுத்துகிறவைகள் இவைகளே: கைகழுவாமல் புசிப்பதோ, மனுஷனை அசுசிப்படுத்துவதில்லையென்றார்.

௨௧ பின்பு யேசு, அவ்விடம்விட்டுவிலகி, தீறுசீ ௨௨ தோளின்திசைகளுக்குப்போனார்.—கானான் தேசத்தானாகிய ஒருஸ்திரி அந்த எல்லைகளிலிருந்து வந்து, அவரைநோக்கி, கர்த்தாவே, தாலீதின் புத்திரனே, என்மேலிரங்கும்; என்மகள் பிசாசினால் மிகவும் வருத்தப்படுகிறாளென்றுசொல்லி ௨௩ ஒலமிட்டாள்.—அவர் அவளுக்குத்தரமாக ஒரு வாக்குஞ்சொல்லவில்லை. அப்பொழுது அவருடையசீஷர்சேர்ந்து, இவள் நமக்குப்பின்வந்து ஒலமிடுகிறாளே, இவளை அனுப்பிவிடுமென்று அ ௨௪ வரைவேண்டிக்கொண்டார்கள்.—அதற்கு அவர், கானாமற்போன ஆடுகளாகிய இஸரவேல்கோத்திரத்தாரிடத்திற்கேயன்றி, நான் அனுப்பப்பட்ட ௨௫ வில்லையென்றார்.—பின்பு அவள்வந்து அவரைவணங்கி, கர்த்தாவே, எனக்குதவிசெய்யுமென் ௨௬ றுசொல்ல, -அவர் உத்தரமாய், பிள்ளைகளுடைய அப்பத்தை எடுத்து நாய்களுக்குப்போடுகிறது த ௨௭ குதியில்வென்றார்.—அதற்கு அவள், கர்த்தாவே, அது மெய்: ஆயினும் நாய்கள் தங்கள் எசமானரின் போசனபீடங்களிலிருந்து விழுந் ௨௮ துணிக்கைகளைத் தின்னுமே யென்றாள்.—அப்பொழுது யேசு அவளுக்குத்தரமாய், ஸ்திரியே, உன் விசுவாசம்பெரிது: நீ விரும்பினபடியே உனக்காகக்கடவதென்றார். அந்நேரமே அவருடைய மகள் சொஸ்தமடைந்தாள்.—பின்பு யேசு அவ்விடம்விட்டுக் கலிலேயாக்கடவினருகே வந்து, ஒருமலையிலி அங்கே உட்காந்தார்.— ௩௦ அப்பொழுது சப்பாணிகள், குருடர், ஊமையர், முடவர் முதலான அநேகம்பேரைக் கூட்டிவந்து, மிருத்தசனங்கள் யேசுவைச் சேர்ந்து, அவர்களை அவருடைய பாதத்தில் விட்டார்கள்; ௩௧ அவர்களை அவர்சொஸ்தப்படுத்தினார்.—ஊமையர்பேசுகிறதையும், முடவர்சொஸ்தமாகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர்

காண்கிறதையுஞ் சனங்கள் கண்டு ஆச்சரியப்பட்டு, இஸரவேலின் தேவனைத் துதித்தார்கள். பின்பு யேசு தம்முடையசீஷரை அழைத்து, ௩௨ இந்தச்சனங்களைக்குறித்து நான் பரிதாபப்படுகிறேன், இவர்கள் இப்பொழுது மூன்றுநாளாக என்னிடத்திலேதங்கி, போசனமில்லாமல் இருக்கிறார்கள்: இவர்கள் வழியிலே சோர்ந்துபோவார்களே, இவர்களைப்பட்டினியாக அனுப்பிவிடேனென்றார்.—அதற்கு அவருடைய சீஷர், இவ்வ ௩௩ ளவுசனங்களுக்குந் திருத்தியுண்டாக்கும்படிக்குவேண்டிய அப்பங்கள் இந்தவணத்தில் நமக்கு எப்படி அகப்படுமென்றார்கள்.—யேசு அவர்களுடனே, உங்கடிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டென்றுகேட்க, ஏழு அப்பங்களும், சிலசிறுமீன்களுண்டுண்டென்று சீஷர்சொன்னார்கள்.—அப்பொழுது அவர் சனங்களைத் தரையிலே பந் ௩௫ தியிருக்கச்சொல்லி, —அந்த ஏழு அப்பங்களை ௩௬ யும், மீன்களையுமெடுத்து, ஸ்தோத்திரஞ்செய்து, அவைகளைப்பிட்டு, தம்முடைய சீஷரிடத்திற்கொடுக்க, சீஷர், சனங்களுக்குக்கொடுத்தார்கள்.—எல்லாரும் புசித்துத் திருத்தியடைந்த ௩௭ பின்பு, சேஷமானவைகளை ஏழுசுடைநிறைய எடுத்தார்கள்.—போசனம்பண்ணினவர்கள், ஸ்திரி ௩௮ ரிகளும் பிள்ளைகளுந்தவிர, நாலாயிரம்புருஷர்.—அவர் சனங்களை அனுப்பிவிட்டு, படவிலேறி, ௩௯ மத்தலாகரையைச்சேர்ந்தார்.

யசு. அதிகாரம்.

௧. பரிசேயர் அடையாளமாக அற்புதங்களைக்கேட்டல்: ௫. கிறிஸ்து உபதேசமாகிய புனித்தமாவைக்குறித்துத் தம்முடைய சீஷரை எச்சரித்தல்: ௧௩. கிறிஸ்துவைக்குறித்துச் சனங்கள் கொண்ட எண்ணத்தையும், பேதுருவின் அறிக்கையையுந்தெரிவித்தல்: ௨௧. கிறிஸ்துத்தமது மரணத்தையெண்ணுரைத்தல்: பேதுருவைக் கண்டித்தல்: ௨௪. தமக்குப்பின்சென்ற சனங்களுக்கு உபதேசித்தல்.

அப்பொழுது பரிசேயருஞ்சதுசேயரும்வந்து, ௧ அவரைச் சோதிக்கும்பொருட்டு, வானத்தில் ஏதாயினும் ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக்காண்பிக்கும்படி அவரைவேண்டிக்கொண்டார்கள்.—அவர்களுக்குத்தரமாய் அவர், சாயங்காலத்தில் செவ்வானத்தோன்றிபடியால், வெளுக்குமென்கிறீர்கள்.—விடியற்காலத்தில் வானஞ் ௩ செந்நிறமும் மந்தாரமுமாயிருப்பதினால், இன்று பெருங்காற்றும் மழையுமுண்டாகுமென்கிறீர்கள்: ௧படிகளே, வானத்தின்தோற்றத்தை நீங்கள் வகை அறுக்கக்கூடுமெய்கால், காலங்களின் அடையாளங்களை வகை அறுக்கமாட்டீர்களா.—தீமையும், சோரமார்க்கமுமுள்ள சந்தியாரானவர்கள் அடையாளங்கேட்கிறார்கள்; ௪ யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி, வேறொரு அடையாளமும் இவர்களுக்குக்கொ

(௨௭) க.கொரி.௧.௨௩. (௨௮) யா.௧.௧.௧. (௨௯) ஆதி.௧.௫. நீதி.௧.௨௪. எரே.௨.௧.௧. (௨௪) அ.௩.௨௫.௨௬. ரோ. ௨.௫.௮. (௨௬) பிலி.௩.௨. (௩௦) ஏசா.௩௫.௫.௬. லூக்.௭.௨௨. (௩௧) ௨.இரா.௪.௪௩. (௩௬) க.சாமு.௧.௨௩. லூக்.௨௨. ௨௩.—(௨௬. அதி. ௧.) க.கொரி.௧.௨௨.

டுக்கப்படுவதில்லையென்று சொல்லி, அவர்களை விட்டுப்போனார்.

டு அவருடைய சீஷர் அக்கரைக்குவருமுன், அப்பங்களை எடுத்துவர மறந்துவிட்டார்கள்.

க பின்பு யேசு அவர்களை நோக்கி, பரிசேயருஞ் சதுசேயருமானவர்களுடைய புனித்தமாவுக்கு விலகியிருக்கவும் எச்சரிக்கையாயிருக்கவேண்டுகார். -

எ நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால்ல வோவென்று சொல்லி, தங்களுக்குள்ளே அவர்கள் யோசித்துக்கொண்டிருப்பதை - யேசு கண்டு, அவர்களை நோக்கி, அற்பவசிவாசிகளே, நீங்கள் அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து,

க உங்களுக்குள்ளே யோசிக்கிறதென்ன. - இதுவரைக்கும் உங்களுக்குப் புத்தி இல்லையா; ஐயாயிரம்பேரைப் போலித்த ஐந்து அப்பங்களையும், துண்டங்களினால் நீங்கள் நிறைத்தகூடை இத்த

லையென்பதையும், - காலாயிரம்பேரைப் போலித்த ஏழு அப்பங்களையும், துண்டங்களினால் நீங்கள் நிறைத்தகூடை இத்தனையென்பதையும்

மக நிறைத்திருக்கவில்லையா. - பரிசேயருஞ் சதுசேயருமானவர்களுடைய புனித்தமாவுக்கு விலகி எச்சரிக்கையாயிருக்கவேண்டும் இவ்வாக்கை, நாம் அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லையென்று நீங்கள் சிந்தித்துக்கொள்ளுகிறீர்களென்பபடி

யென்றார். - அப்பொழுது அவர்கள், அப்பத்தின் புனித்தமாவுக்கல்ல, பரிசேயருஞ் சதுசேயருமானவர்களுடைய உபதேசத்துக்கே சாவதானமாயிருக்கச்சொன்னாரென்றறிந்தார்கள்.

மக பின்பு யேசு, பிவிப்பு சேசாரியாவின் திசைகளில் வந்தபொழுது, தம்முடைய சீஷரை நோக்கி, மனுபுத்திரனாகிய என்னை ஆரென்று சனங்கள்

யச சொல்லுகிறீர்களென்று கேட்க, - அவர்கள், உம்மைச்சிலர் யோவான் ஸ்நானென்றும், சிலர் இலீசாவென்றும், சிலர் ஏரேமியாவென்றும், தீர்க்கதரிசிகளில் ஒருவரென்று சொல்லுகிறீர்களென்றார்கள். - பின்பு அவர் அவர்களை

மக நீர்களை என்று கேட்டார். - அதற்குச் சீமோன் பேதுரு, நீர் சீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து வென்றார். - அவனுக்குத்தரமாய்

யேசு, யோனாவின் புத்திரனாகிய சீமோனே, நீ வாழ்வுடையவன்: மாமிசரத்தமல்ல, பரமண்டலத்திலுள்ள எண்பிதா இதை உனக்கு வெளிப்ப

யடி தெரினார். - நீயே பேதுரு, இந்தக்கண்மலையின்மேல் என் சபையைக்கட்டுவென்; பாதாளத்தின் வாசல்களும் அதைமேற்கொள்ளமாட்டாதென்

யகறு நான் உனக்குச் சொல்லுகிறேன். - அன்றியும், பரம இராச்சியத்தின் திறவுகோல்களை உனக்குத்தருவேன்: பூமண்டலத்திலே நீ கட்டுவதெது

வோ, அது பரமண்டலத்திலேயுங் கட்டப்படும்: பூமண்டலத்திலே நீ கட்டவிழ்ப்பதெதுவோ, அது பரமண்டலத்திலேயுங் கட்டவிழ்க்கப்படுமென்று சொல்லி, - பின்பு தாம் கிறிஸ்துவா உய்கிய யேசுவென்று ஒருவருக்குஞ்சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷருக்குக் கட்டளை யிட்டார்.

யேசு, தாம் யெருஷலேமுக்குப்போய், முதி உசயோர்களாலும், பிரதான ஆசாரியர்களாலும், வேதபாரகர்களாலும் மிகுந்தவேதனை அனுபவிக்கவும், கொலை செய்யப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்கவும் வேண்டுகிறது அதுமுதல் தம்முடைய சீஷருக்குத்தெரிவிக்கத்தொடங்கினார். - அப்பொழுதுபேதுரு அவரைத்தனியே அடையுழைத்து, அவரைக்கடிந்து, கர்த்தாவே, அது உமக்குத்தரமாயிருப்பதாக: அது ஒருபொழுதும் உமக்கு நேரிடாதென்று சொல்ல, - அவர் திரும்பிப்பேதுருவை நோக்கி, சாத்தானே, நீ எனக்குப் பின்னேபோ: எனக்கு இடறலாயிருக்கிறாய்: நீ தேவனுக்கேற்றவைகளையல்ல, மனுஷருக்கேற்றவைகளைச் சிந்திக்கிறாயென்றார்.

பின்பு யேசு தம்முடைய சீஷரை நோக்கி, உச என்னைப் பின்பற்றிநடக்க ஒருவன் விரும்பினால், தன்னைவெறுத்து, தன்சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். - தன் உடம்பிராணனை இரட்சிக்கவிரும்புகிறவன் அதை இழந்துபோவான்: என்னிமித்தந்தன் பிராணனை இழந்துபோகிறவன் அதைக்கண்டடைவான். - மனுஷன், உலகமுழுவதையுஞ் சம்பாதித்துக்கொண்டாலும், தன் பிராணனை இழந்துபோனால் அவனுக்கென்னலாபம்; ஒருமனுஷன் தன் பிராணனை மீட்டுக்கொள்ளுகிறதற்கு எதைக்கொடுப்பான். - மனுபுத்திரன் தன்னுடைய தூதரோடே தனது பிள்ளை தாவின மகிமையிலேவருவான்; அப்பொழுது அவன் அவனைவன் கிரியைக்கேற்க அவனைவனுக்குப்பலனளிப்பான். - இங்கே நிற்கிறவர்களிற்கிடையிலும், மனுபுத்திரன் தன்னுடைய இராச்சியத்தில் வருவதைக்காண்கிறதற்குமுன்னே மரணமடையாரென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்றார்.

வள. அதிகாரம்.

க. கிறிஸ்து மறுருப்பதல்: யச. சந்திரரோகியைச் சொஸ்தப்படுத்தல்: உஉ. அவர்தமதுமரணத்தை முன்னுரைத்தல்: உச. தீர்வையைக்கொடுப்பதற்கு அற்புதத்தைச்செய்தல்.

ஆறுநாள்க்குப்பின்பு, யேசு, பேதுருவையும், சயாக்கோபையும், அவன்சகோதரனாகிய யோவானையும் அழைத்துக்கொண்டு, தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் சென்று, - அவர்களுக்கு

(க) யோவா.சு.க. (மக) லூக்.க.யடி. (யச) லூக்.க.எ.அ.க. (யச) யோவா.சு.க.க. அப்.அ.க.எ. எபி.க.உ.டு. க.யோவா.ச.யெ. (வள) எபே.உ.அ. க.கொரி.உ.ய. கலா.க.யெ. (யடி) யோவா.க.ச.உ. எபே.உ.உ.ய. வெளி.உ.க.யச. யோபு.கூ.யெ. சங்.க.யெ. ஏசா.கூ.யெ. (யக) அதி.யடி.யடி. யோவா.உ.ய.உ.க. (உக) உ.சாமு.யெ.உ.உ. ரோ.அ.எ. (உடி) லூக்.க.உ.க. அப்.யச.உ.உ. க.தெச.கூ.க. உ.தீமோ.கூ.யெ. (உடு) லூக்.யெ.கூ.க. யோவா.யெ.உ.டு. (உச) சங்.சு.எ.அ. (உஎ) தானி.எ.ய. சக.யச.டு. யூதா.யச. யோபு.கூ.யெ. நீதி.உச.யெ. ஏரே.யெ.யெ. ரோ.உ.க. க.கொரி.கூ.அ. உ.கொரி.டு.யெ. க.பேதுரு.க.யெ. வெளி.உ.உ.க. - (வள. அதி.)

முன்பாக மறுபொருள்: அவருடைய முகஞ் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய வஸ்திரம் ஒளியைப்போல வெண்மையுள்ளதாக யிற்று.—உடனே மோசேயும் இலீசாவும் அவ ரோடே சம்பாஷணை பண்ணுகிறவர்களாய், அவர்களுக்குத் தரிசனமாணர்கள்.—அப்பொழுது பேதுரு யேசுவை நோக்கி, கர்த்தாவே, நாம் இங்கேதரிப்பது நலம்: உமக்குச்சித்தமானால், இவ்விடத்தில் உமக்கொன்று, மோசேக் கொன்று, இலீசாவுக்கொன்றாக, மூன்று குடிசைகளைக் கட்டுவோமென்றான்.—அவன் பேசுகையில் ஒளியுள்ள ஒருமேகம் அவர்கள்மேல்நிழலிட்டது: இவர்கள் அன்பானகுமாரன், இவரிற் பிரியமாயிருக்கிறேன்; இவருக்குச் செவிகொடுக்கவென்னும்வாக்கு அந்தமேகத்திலிருந்து யிறந்தது.—சீஷர் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.—அப்பொழுது யேசுவந்து அவர்களைத்தொட்டு, எழும்புங்கள், பயப்படாதிருக்கவென்றார்.—அவர்கள் கண் ஏறிட்டுப் பார்த்தபொழுது, யேசுவையே யன்றி, வேறொருவரையும் காணவில்லை.—பின்பு அவர்கள் மலையினின்று இறங்குகிறபொழுது, யேசுவர்களைநோக்கி, மனுபுத்திரன்மரித்தோரிவிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் இந்தத் தரிசனத்தை ஒருவருக்குஞ் சொல்லவேண்டாமென்ற கட்டளையிட்டார்.—அப்பொழுது அவருடையசீஷர் அவரைநோக்கி, முன்னமே இலீசா வரவேண்டமென்று வேதபாரகர் சொல்லுகிறதென்னவென்றுகேட்க, —அதற்குத்தரமாக யேசு, முன்பு இலீசாவந்து எல்லாவற்றையுஞ் சீர்ப்படுத்தவேண்டமென்பது மெய்.—இலீசாவந்தாயிற்றென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், அவர்கள் அவனென்றறியாமல் அவனுக்குத் தங்கள் இஷ்டப்படிசெய்தார்கள். அப்படியே மனுபுத்திரனும் அவர்களால் உபத்திரவப்படுவானென்றார்.—அப்பொழுது அவர் யோவான்ஸநானைக்குறித்துத் தங்களுடனே பேசினாரென்று சீஷர் அறிந்தார்கள்.

யா. பின்பு அவர்கள் சனக்கூட்டத்தினிடத்தில் சேர்ந்தபொழுது, ஒருமனுஷன் அவரிடத்தில்வந்திடுது, முழங்காற்படியிட்டு, —கர்த்தாவே, என்மகன்மேலிரங்கும்: அவன்சந்திரரோகியாய்க்கொடியவேதனைப்படுகிறான்: அடிக்கடி அக்கினியிலும், அடிக்கடிசலத்திலும் விழுகிறான்.—அவனை உம்முடைய சீஷரிடத்திற் கொண்டுவந்தேன், அவர்கள் அவனைச் சொஸ்தப்படுத்தக்கூடாமற் யெ போயிற்றென்றான்.—அதற்குத்தரமாய் யேசு, ஆ, விசுவாசமில்லாதமறுபாடுள்ளசந்ததியாரே, ஏதுவரைக்கும் உங்களோடிருப்பேன்; ஏதுவரைக்கும் உங்களைச்சுகிப்பேன்; அவனை என்னிடத்திற் கொண்டுவாருங்கவென்றார்.—யேசு அந்தப்பிசாசைக்கடிந்தார்; உடனே அது அ

வனைவிட்டுப்போயிற்று: அந்நேரமேஅந்தப்பிள்ளைசொஸ்தமடைந்தான்.—பின்பு சீஷர் தனித்து யேசுவினிடத்திலவந்து, ஏன் நான்கள் அதை அகற்றக்கூடாமற்போயிற்றென்றார்கள்.—யேசு அவர்களைநோக்கி, உங்களுடைய அவிசு உயவாசத்தினால்தான்: ஒருகடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்குண்டானால், நீங்கள் இந்தமலையைநோக்கி, இவ்விடம்விட்டு அப்புறம்போவென்றுசொல்ல, அதுபோம்; உங்களால் கூடாதகாரியம் ஒன்றுயிராதென்று மெய்யாய் உங்களுக்குச்சொல்லுகிறேன்.—ஆளுலும் பிரார்த்தனை உசயினாலும், உபவாசத்தினாலுமேயன்றி, இந்த இனம் அகலாதென்றார்.

அவர்கள் கவிலையாநாட்டிலே சஞ்சரித்தசம உயத்தில், யேசு அவர்களைநோக்கி, மனுபுத்திரன் மனுஷருடைய கையில் ஒப்பிக்கப்படுவான்.—அவர்கள் அவனைக்கொலைசெய்வார்கள், அவன் உசுமூன்றாம்நாளில் எழுந்திருப்பானென்றார். அதினால் அவர்கள்மிகுந்த துக்கமடைந்தார்கள்.

அவர்கள் கப்பர்நாகூயில் வந்தபொழுது, வசுரிப்பணஞ் சேர்க்கிறவர்கள் பேதுருவினிடத்தில்வந்து, உங்கள்போதகர் வரிப்பணங் கொடுக்கிறதில்லையாவென்று கேட்க, அவன், கொடுக்கிறாரென்றான்.—அவன் வீட்டிலேவந்தபொழுது, அவன் பேசுகிறதற்கு முன்னமே யேசு அவனைநோக்கி, சீமோனே, பூயியிலுள்ள இராசாக்கள் ஆர்கையிலிருந்து தீர்வையும், வரியும் வாங்குகிறார்கள்; தங்கள்சந்ததியார்கையிலிருந்தா, அந்நியர்கையிலிருந்தா, இது உனக்கு எப்படித்தோன்றுகின்றதென்று கேட்க, —அந்நியர் உசுகையிலிருந்தென்று பேதுரு அவருக்குச்சொன்னான். யேசு, அப்படியானால் சந்ததியார் நீங்கலாயிருப்பார்கள்.—ஆளுலும் நாம் அவர்களுக்கு உன இடறல்வருவியாதபடிக்கு, நீ கடலுக்குப்போய்த் தூண்டிலைப்போட்டு, முதல் அகப்படுகிறயீனை எடு, அதின்வாயைத் திறந்துபார், அதில் ஒருவெள்ளிக்காசைக்காண்பார்: அதை எடுத்துவந்து, எணக்காகவும், உணக்காகவும் அவர்களுக்குக்கொடுவென்றார்.

யா. அதிகாரம்.

க. கிறிஸ்துத் தம்முடைய சீஷர் தாழ்ந்த சிந்தையுள்ளவர்களும், இடறல் வருவியாதவர்களுமாயிருக்கவேண்டுமென்று போதித்தல்: யெ. குற்றஞ்செய்த சகோதரனை நடத்தும் முறைமையைக்காட்டல்: உக. இத்தனைதரம் மன்னிக்கவேண்டுமென்று குறித்தல்: உக. மன்னிப்பதைக்குறித்து ஒருகிறுஷ்டாந்தத்தைக்காட்டல். அக்காலத்திலே சீஷர் யேசுவினிடத்தில் வந்து, பரமஇராச்சியத்தில் யாவன் பெரியவென்றார்கள்.—யேசு ஒரு சிறுபிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள்மத்தியில் நிறுத்தி, —நீங்கள் சீர்ப்பட்டுச் சிறுபிள்ளைகளைப்

(௫) உ.பேதுரு.க.யெ. மாற்.க.யெ. லூக்.௩.௨௨. எசா.ச.உ.க. உபா.யா.யெ.யெ. அப்.க.உ.உ.உ.க.(சு)உ.பேதுரு.க.யெ. (எ) தானி.௩.உ.உ.க. (யெ) மல்.ச.சு. லூக்.க.யெ.யெ. அப்.க.உ.உ.க. (உய) க.கொரி.யெ.உ.—(யா. அதி. ௩.) சங்.௩.௩.௨. மாற்.யெ.யெ. லூக்.யெ.யெ. க.கொரி.யெ.உ. க.பேதுரு.உ.௩.

போலாகாவீட்டால், பரம இராச்சியத்தில் பிரவேசிக்கமாட்டீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—ஆகையால் இந்நத்சீறிய பிள்ளையைப்போலத் தன்னைத்தாழ்த்துகிறவனெவனோ, அவன் பரமஇராச்சியத்தில்பெரியவன்.—

இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என்நாமத்தினால் ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான்.—என்மேல் விசுவாசமாயிருக்கிற இந்நத்சீறியரிடில் ஒருவனுக்கு இடறல்வருவிக்கிறவனெவனோ, அவனுடையகழுத்தில் ஏந்திரக்கல்லைக்கட்டி, அவனை ஆழமான கடலில் அமிழ்த்துவது அவனுக்கு நலம்.

ஐயோ, இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஆபத்துவரும்; இடறல்கள் வருவது அவசியம்; ஆனாலும் ஐயோ, இடறல்களை வருவிப்பவனுக்கு ஆபத்துவரும்.—ஆதலால் உன்கையானாலும், காலானாலும் உனக்கு இடறல் வரப்பண்ணினால், அவைகளைத் தறித்தெறிந்துவிடு: இரண்டுகைகளோடாயினும், இரண்டு கால்களோடாயினும் நித்திய அக்கினியில் தள்ளப்படுவதிலும், சப்பாணியாயாயினும், ஊனறையாயினுஞ் சீவனிற் பிரவேசிப்பது உனக்கு நலம்.—மேலும் உன்கண் உனக்கு இடறல்வரப்பண்ணினால், அதைத்தோண்டி எறிந்துவிடு: இரண்டுகண்ணையுடையவனாய் நரகாக்கினியில் தள்ளப்படுவதிலும், ஒற்றைக்கண்ணையுடையவனாய்ச்சீவனில் பிரவேசிப்பது உனக்கு நலம்.—இந்நத்சீறியவரில் ஒருவனையும் அவமதியாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுடைய தூதர்கள் பரமண்டலத்தில் என் பரமபிதாவின் முகத்தைநித்தமுந் தரிசித்திருக்கிறார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.—அன்றியும், மனுபுத்திரன் கெட்டுப்போனதை இரட்சிக்கவந்தான்.—உங்களுக்கு எப்படித்தோன்றுகின்றது; ஒருமனுஷனுக்குண்டான தூறு ஆடுகளில் ஒன்றுதப்பிப்போனால், அவன் தொண்ணூற்றொன்றுதூறு ஆடுகளையும் மலைகளில் விட்டு, தப்பிப்போனதைப்போய்த் தேடுவானல்லவா.—அவன் அதைக்கண்டால், தப்பிப்போகாமலிருந்ததொண்ணூற்றொன்பதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவானென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—அந்தப்படி இந்நத்சீறியரிடில் ஒருவரையினுங் கெட்டுப்போவது, பரமண்டலத்திலுள்ள உங்கள் பிதாவுக்குச்சித்தமல்ல.

உன் சகோதரன் உனக்குவிரோதமாய்க் குற்றஞ்செய்தால், நீ போய், நீயும் அவனுத் தனித்திருக்கையில், அவனைக்கடிந்துகொள்: அவன் உனக்குச்செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயமாய்ப்பெற்றுக்கொண்டாய்.—அவன் உனக்குச் செவிகொடாவிட்டால், காரியமெல்

லாம் இரண்டு மூன்றுசாட்சிகளுடைய வாக்கினால் நிலைப்படும்படிக்கு, நீ இரண்டொருவரை அழைத்துப்போ.—அவன் அவர்களுக்கு அமை யாதிருந்தால், நீ அதைச் சபைக்கு அறிவிக்க வேண்டும்: அவன் சபைக்கும் அடங்காதிருந்தால், நீ அவனை அஞ்ஞானியையும் ஆயக்காரனையும்போல் எண்ணுவாயாக.—பூமண்டலத்தில் யானீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ, அவைகள் பரமண்டலத்திலுங் கட்டப்படும்: பூமண்டலத்தில் எவைகளைக்கட்டவில்லைப்பீர்களோ, அவைகள் பரமண்டலத்திலுங்கட்டவில்லைப்படுமென்று மெய்யாய் உங்களுக்குச்சொல்லுகிறேன்.—அன்றியும், பூமண்டலத்தில் உங்களில் இருவர் யெக ஒருமனப்பட்டு வேண்டிவெததுவோ, அது பரமண்டலத்திலுள்ள என் பிதாவினால் அவர்களுக்கு அருளப்படும்.—இருவராயினும், மூவராயினும் என்நாமத்தில் எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே நான் அவர்களம்மத்தியிலிருக்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுகிறேனென்றார்.

அப்பொழுது பேதரு அவரிடத்தில் வந்து, உகர்த்தாவே, என் சகோதரன் எனக்குவிரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனுக்கு நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்; ஏழுதரமாவென்றுகேட்க,—யேசு அவனைகோக்கி, ஏழுதரம்மாத்தெதிராமல்ல: எழு ஏழுபது தரமென்று உனக்குச் சொல்லுகிறேன்.

ஆனபடியால் பரமஇராச்சியம், தன்பணிவி உடைக்காரருடனே கணக்குப்பார்க்கச் சித்தங்கொண்ட ஒரு இராசனுக்கொப்பாயிருக்கின்றது.—அவன் கணக்குப்பார்க்கத்தொடங்கினபொழுது, பதிலையிரந்தாலாந்து கடன்பட்ட ஒருவன் அவனிடத்திற்கொண்டவரப்பட்டான்.—அவன் உட்கடனிறுக்கக் கூடாமற்போனபடியால், அவன் ஆண்டவன் அவனையும், அவனுடைய மனைவியையும், பிள்ளைகளையும், அவனுக்குண்டானாயவையும்விற்றுக்கடன்தீர்க்கும்படி கட்டினாயிட்டான்.—அப்பொழுது அந்தப்பணிவிடைக்காரன் உகவீழ்ந்துவணங்கி, ஆண்டவனே, எல்லாவற்றையும் உமக்குத் தந்து தீர்க்கிறேன், நீர் என்மேல் இரங்கிப்பொறுக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டான்.—அப்படியே ஆண்டவன் அந்தப்பணிவிடைக்காரன்மேலிரங்கி, அவனைவிடுவித்து, கடனையும் அவனுக்கு மன்னித்தான்.—பின்பு உஅ அந்தப்பணிவிடைக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னோடே பணிவிடைசெய்து, தன்னிடத்தில் தூறு தேனாரியக்காசு கடன்பட்ட ஒருவனைக்கண்டு, அவனைப்பிடித்து, தொண்டையைநெரித்து, நீப்பட்டகடனை எனக்குத்தந்துதீர்க்கவேண்டுமென்றான்.—அப்பொழுது அந்தப்பணிவிடைக்காரன் அவன்பாதத்தில்வீழ்ந்து, எல்லா

(சு) லூக். யெ. க. உ. (எ) லூக். யெ. க. க. கொரி. யெ. யெ. க. அதி. உ. உ. ச. (ய) சங். க. ச. ச. க. யெ. எ. எ. பி. க. யெ. எ. க. யெ. லூக். க. யெ. (யெ) லூக். யெ. யெ. யோவா. க. யெ. (யெ) லூக். யெ. ச. (யெ) வேலி. யெ. யெ. லூக். யெ. க. யா. க. யெ. க. யெ. து. ரு. க. உ. (யெ) உ. பா. யெ. க. யோவா. அ. யெ. உ. கொரி. யெ. க. எ. பி. யெ. உ. (யெ) ரோ. யெ. யெ. க. கொரி. யெ. க. உ. தெ. ச. க. யெ. யெ. உ. யோவா. யெ. (யெ) யோவா. உ. யெ. க. கொரி. யெ. ச. (யெ) க. யோவா. க. உ. உ. (உ) லூக். யெ. ச. (உ) மாற். யெ. க. உ. கொலோ. க. யெ. (உ) உ. இரா. ச. க.

வற்றையும் உனக்குத்தந்து தீர்க்கிறேன், என் மேல் இரங்கிப்பொறுக்கவேண்டுமென்றான்.—
 ௩௩ ஆளும அவன் சம்மதியாமல்போய், அவன் பட்டகடனைத்தீர்க்குமளவும் அவனைக்காவலிற் போடுவீர்தான்.—
 ௩௪ நடந்தவைகளை மற்றப்பணி விடைக்காரர்கண்டு, மிகவுந்துக்கித்து, தங்கள் ஆண்டவனிடத்தில்போய், நடந்தயாவையும் இவனுக்குத் தெரிவித்தார்கள்.—
 ௩௫ அப்பொழுது அவன் ஆண்டவன் அவனை அழைப்பித்து, அவனிடத்தில், நியனான பணிவிடைக்காரனே, நீ என்னவேண்டிக் கொண்டபடியால், நான் அந்தக்கடன் முழுமையும் உனக்குமன்னித்தேனே.—
 ௩௬ நான் உன்மேலிரங்கினபடி, நீயும் உன் உடன் பணிவிடைக்காரன்மேல் இரங்கவேண்டுமல்லவா வென்றுசொல்லி.—
 ௩௭ அவன் ஆண்டவன் குரோதங்கொண்டு, அவன் பட்டகடன்களையாவையுந் தனக்குக்கொடுத்துத் தீர்க்குமளவும், அவனைச்சிறைச்சாலைக்காவலாளரிடத்தில் ஒப்பித்தான்.—
 ௩௮ நீங்கள், அவனவன் சகோதரன்செய்த தப்பித்தகளை மணப்பூருவமாய் மன்னியாதிருந்தால், இப்படியே என் பரமபிதாவும் உங்களுக்குச்செய்வாரென்றார்.

யக. அதிகாரம்.

௧. வியாதியுள்ளவர்களைச் சொஸ்தப்படுத்தல்: ௩. விவாகத்தைக்குறித்து நிருணிக்கத்தல்: ௪. குழந்தைகளை அங்கிகரித்தல்: ௫. வாலிபநெருவனுக்குப்போகித்தல்: ௬. செல்வர் இரட்சிக்கப்படுவது அரிதெனக்காட்டல்: ௭. தம்மைப்பின்பற்றுகிறவர்களுக்குப் பலனளிக்க வாக்குத்தத்தஞ்செய்தல்.

இவ்வாக்குகளைச்சொல்லி முடித்தபின்பு, யேசு, கலிலேயா நாட்டைவிட்டு, யோர்தானருகேயுள்ள யூதேயாநாட்டின் எல்லைகளுக்குச் சென்றார்.—
 ௨ அநேகசனங்கள் அவரைப் பின்சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார்.

௩ அப்பொழுது பரிசேயரிற் சிலர் அவரிடத்திலேவந்து, அவரைச்சோதிக்கும்படி, புருஷன் ஒருவன் தன் மனைவியை எந்தநிமித்தத்தினாலாயினும் தள்ளிவிடலாமாவென்றுகேட்க,—
 ௪ அவர் அதற்குத்தரமாய், ஆதியிலே சிருஷ்டிகர்த்தர் மனுஷரைச் சிருஷ்டித்தபொழுது, அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்தாரென்பதையும்,—

௫ “இதனிமித்தம் ஒருவன் தன் பிதா மாதாவைப்பிரிந்து, தன் மனைவியைப்பற்றிக்கொள்வான், அவர்கள் இருவரும் ஏகாங்கமாயிருப்பார்கள்,” என்று அவர் சொன்னாரென்பதையும், நீங்கள் வாசிக்கவில்லையா.—
 ௬ ஆதலால் அவர்கள் இருவராயிராமல், ஏகாங்கமாயிருக்கிறார்கள். தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்கப்படுதென்றார்.—

அவர்கள், அப்படியானால் தொடராழுறிகொடுத்தது, அவனைத்தள்ளிவிடும்படி மோசே கட்டளையிட்டதென்றுகேட்க,—
 ௭ அதற்கு அவர், உங்கள் இருதயகடினத்தினிமித்தம் நீங்கள் உங்கன்மனைவிகளைத்தள்ளிவிடும்படி மோசே உங்களுக்கு இடந்தந்தான்: ஆதிமுதலோ அப்படியிருக்கவில்லை.—
 ௮ ஆதலால் எவனெனிலும் விபசாரத்தினிமித்தத்தினாலன்றி, தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால் அவன் விபசாரஞ்செய்கிறான்: தள்ளிவிடப்பட்டவனை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறானென்று உங்களுக்குச்சொல்லுகிறேனென்றார்.

அவருடைய சீஷர் அவரைநோக்கி, ஸ்திரியுடனே புருஷனுடைய சம்பந்தம் இப்படியிருக்குமேயாகில், விவாகம்பண்ணுவது நன்மையல்லவென்றார்கள்.—
 ௯ அவர், அவர்களுடனே, அவர்களுக்கு அளிக்கப்பட்டதோ அவர்களேயன்றி, மற்றவர்கள் இவ்வாக்கைப்பற்றினார்கள்.—
 ௧௦ அண்கர்களுண்டு, சிலர் மாதாவின் கருப்பத்தில் அப்படியே பிறந்தார்கள்: சிலர் மற்றமனுஷரால் அண்ணகர்களாகப்பட்டார்கள்: சிலர் பரம இராச்சியத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கினார்கள். இதற்குடன்பட வல்லவனெவனோ, அவன் உடன்படக்கடவென்றார்.

பின்பு அவர் குழந்தைகளின்மேல் கைவைத்து, அவைகளுக்காக வேண்டெதல்பண்ணும்படி, அவைகளை அவரிடத்திற்கொண்டெவந்தார்கள்: சீஷர் அவைகளைக் கொண்டெவந்தவர்களைக் கடிந்தார்கள்.—
 ௧௧ யேசு, குழந்தைகளை என்னி யசுடத்தில் வரவிடுங்கள், தடைபண்ணாதிருங்கள்: பரமஇராச்சியம் அப்படிப்பட்டவைகளுடையதென்று சொல்லி,—
 ௧௨ அவைகள்மேல் தம்முடைய கையகைவைத்து, பின்பு அவ்விடம்விட்டுப்போனார்.

அப்பால் ஒருவன் அவரைநோக்கி, நல்லபோதுகரே, நித்தியசேவனை நான் பெறும்பொருட்டு எந்த நன்மையைச் செய்யவேண்டுமென்றுகேட்க,—
 ௧௩ அவர் அவனுடனே, நீ என்னை நல்லவெனென்று சொல்லுகிறதென்ன; தேவன் ஒருவரேயன்றி, நல்லவன் ஒருவனுமில்லை: நீ சேவனில் பிரவேசிக்கவிரும்பினால், கட்டளைகளைக்காத்துநடவென்றார்.—
 ௧௪ அவன் அவருடனே அவைகள் எய்துவையென்று கேட்க, யேசு, “கொலை செய்யாயாக, விபசாரஞ்செய்யாயாக, களவு செய்யாயாக, பொய்ச்சாட்சி சொல்லாயாக,—
 ௧௫ உன் பிதாவையும் மாதாவையும் கணம்பண்ணுவாயாக: உன்னைப்போலப் பிறனையும் நேசிக்கப்பாயாக,” என்பவைகளை யென்றார்.—
 ௧௬ அதற்கு அந்த வாலிபன், உயிரவரிடத்தில், இவைகளை எல்லாம் நான் சிறுபிராயமுதல் காத்துநடக்கிறேன்: இனி எனக்கென்

(௩௮) நீதி.௨௧.யக. மாற்.யக.௨௨. யாக்.௨.யக.—(யக. அதி. ௧.) யோவா.ய.௪. (௪) ஆதி.௧.௨௭. மல்.௨.யு. (௫) ஆதி.௨.௨௪. மாற்.ய.௫—௧. எபே.௫.௩. ௧.கொரி.௧.யக. (௭) உபா.௨௪.௧. (௬) லூக்.யக.ய. ௧.கொரி.௭.ய.யக. (௮) நீதி.௨௧.யக. (யக) ௧.கொரி.௭.௨.௭.ய. (௮) ௧.கொரி.௭.௩.௨.௩. (யக) லூக்.ய.யு. (யச) அதி.ய.௩. (யச) லூக்.ய.ய. லூக்.ய.௨. (யச) யாத்.௨.ய.யக. உபா.௫.ய. (யக) லேவீ.யக.ய. ரோ.யக. ௧. கலா.௫.யச. யாக்.௨.ய.

உக ன ருறைவென்றான்.-யேசு அவனைநோக்கி, நீ பூரண சற்குணனாயிருக்கவிரும்பினால், போய், உனக்குண்டானவைகளை விற்றுத் தரித்திரருக்குக் கொடு, நீ பரமண்டலத்தில் பொக்கிஷத்தைப் பெறவாய்: பின்பு வந்து என்னைப் பின்பெசல்

உஉ வென்றார்.-வாலிபன் இவ்வாக்கைக்கேட்டு, அவன் மிகுந்த செல்வத்தையுடையவனானதினாலே விசனப்பட்டப்போய்விட்டான்:

உக அப்பொழுது யேசு தம்முடைய சீஷரை நோக்கி, ஐசுவரியவான் பரம இராச்சியத்தில் பிரவேசிப்பதரிதென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.-ஐசுவரியவான் தேவனுடைய இராச்சியத்தில் பிரவேசிப்பதிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காநிலை துழைவது எளிதென

உரு உங்களுக்குச் சொல்லுகிறேனென்றார்.-அவருடைய சீஷர் அதைக்கேட்டு மிகவும் பிரமித்த, அப்படியானால் ஆர் இரட்சிக்கப்படுவார் உக கனென்று கேட்க, யேசு அவர்களைநோக்கி, அவர்களுடனே, மனுஷரால் இது கூடாதகாரியம்: தேவனோ எந்தக்காரியத்தையுஞ் செய்யவல்லவரென்றார்.

உஎ அப்பொழுது பேதுரு அவரைநோக்கி, பாரும், நாங்கள் எல்லாவற்றையும்விட்டு உம்மைப் பின்பென்று வருகிறோம்; எங்களுக்குள்ள உஅபலன் வருமென்றுகேட்க, -யேசு அவர்களை நோக்கி, புதுச்சிருஷ்டிதோன்றுங்காலத்தில், மனுபுத்திரன் தமது மகிமையுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கும்பொழுது, என்னைப் பின்பென்று வந்த நீங்களும், இலரவேலராகிய பன்னிரண்டு வமிசத்தாருக்கு நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்படி, பன்னிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.-என் நாமத்தினியித்தம், வீடுகனையாகிலும், சகோதரரையாகிலும், சகோதரிகனையாகிலும், பிதாவையாகிலும், மாதாவையாகிலும், மனைவியையாகிலும், பிள்ளையையாகிலும், நிலங்கனையாகிலும் விட்டவனெவனோ, அவன் துறுமடங்குபலன்பெற்று, நித்திய சீவனையுஞ் சுதந்த

கூய ரித்துக்கொள்வான்.-முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்கள்; பிந்தினோர் முந்தினோராவார்கள்.

உய. அதிகாரம்.

க. திராட்சத்தோட்டக்காரரை உவமித்தல்: டிஎ. கிறிஸ்துத்தமது மரணத்தை முன்னுரைத்தல்: உய. சீஷர் இருவருக்கு உத்தரஞ்சொல்லித் தாழ்ந்தசிறத்தை அவசியமென்று போதித்தல்: உக. குருடர் இருவருக்கும்பார்வைவ அருளல்.

பரமஇராச்சியம், தன் திராட்சத்தோட்டத்திற்குக் கூலியாட்களை அழைத்தவரும்படி அதிகாரியிலே புறப்பட்ட வீட்டெசமானனுக்கொப்பாயிருக்கின்றது.-அவன் கூலியாட்களிடத்தில், நானொன்றுக்கு ஒரு தேனாரியப்பணக் கூலி

பேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்திற்கு அனுப்பினான்.-முன்றும்மணி நேரத்திலும் அவன் புறப்பட்டு, கடைத்தெருவிலே வேலையில்லாமல் நிற்கிற வேறுசிலரைக்கண்டு, -நீங்களுக்குத் திராட்சத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குத் தருவேனென்று அவர்களுக்குச் சொல்ல, அவர்களும் போனார்கள்.-ஆறாம், ஒன்பதாம்மணி நேரங்களிலும் அவன் திரும்பப்பறப்பட்டு அப்படியே செய்தான்.-பதிரொராம் மணிகேரத்திலும் அவன் புறப்பட்டு, வேலையில்லாமல் நிற்கிற வேறுசிலரைக்கண்டு, அவர்களுடனே பகல்முழுவதும் நீங்கள் இங்கே வீணராய் நிற்கிறதென்னெவென்று கேட்க, -அவர்கள் அவனுடனே, ஒருவரும் எங்களை வேலைகொள்ளவில்லையென்றார்கள். அவன் அவர்களுடனே, நீங்களுக்குத் திராட்சத்தோட்டத்திற்குப் போங்கள்; நியாயமானபடி கூலிவாங்கிக்கொள்வீர்களென்றான்.-சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்தின் எசமானன் தன் காரியக்காரனைநோக்கி, நீ கூலிக்காரரை அழைத்து, பின்பு வந்தவர்கள்தொடங்கி முன்பு வந்தவர்களுக்கெல்லாம் கூலியைக்கொடுவென்றான்.-அப்படியும் பதிரொராம் மணிகேரத்தில் வேலைகொள்ளப்பட்டவர்களும் வந்து, ஆளுக்கு ஒவ்வொரு தேனாரியப்பணம் வாங்கிக்கொண்டார்கள்.-முன்பு வேலைக்குவந்தவர்களுக்குச் சேர்ந்து, தங்களுக்கு அதிக கூலிவருமென்றெண்ணினார்கள்; அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு தேனாரியப்பணத்தைவாங்கினார்கள்.-அதைவாங்குகிறபொழுது அவர்கள், வீட்டெசமானனுக்கு விரோதமாய்மொறுமொறுத்து, -பின்னேவந்த இவ்வர்கள் ஒருமணிகேரம் மாத்திரம் வேலைசெய்தார்கள், பகலின் பாரமும், வெயிலும் பொறுத்த எங்களுக்கு இவர்களைச்சமமாகக்கீரென்றார்கள்.-அவர்களில் ஒருவனுக்கு உத்தரமாய் வக அவன், நிகேசுதா, நான் உனக்கு அநியாயஞ் செய்யவில்லை: நீ ஒரு தேனாரியப்பணக் கூலி பேசி என்னுடன் சம்மதிக்கவில்லையா.-உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டுபோ: நான் உனக்குக் கொடுத்ததுபோல, பின்னேவந்த இவனுக்குக்கொடுக்க எனக்கு இஷ்டமாயிருக்கின்றது.-என்னுடையதை நான் என் இஷ்டப்படி கடத்தலாகாதா; நான் தயானாயிருப்பதினாலோ, நீ வன்கண்ணையிருக்கிறாயென்றான்.-இவ்விதமாக மாய்ப் பிந்தினோர் முந்தினோராவார்கள், முந்தினோர் பிந்தினோராவார்கள்: அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலரென்றார்.

யேசு யெருஷலேமுக்குப் பிரயாணமாய்ப் டிஎ போகிறபொழுது, வழியிலே பன்னிரண்டு சீஷரையுந்தனிப்பட அழைத்து, அவர்களைநோக்கி,-

(உக) லூக்.யெ.கூ. அப்.உ.ச.இ. க.திமோ.க.யெ.யெ.க. (உக)மாற்.யெ.உ.ச. க.கொரி.க.உ.ச. க.திமோ.க.க.யெ. (உச) ஆதி.யெ.யெ. யோபு.ச.உ.உ. எரோ.க.உ.யெ. ச.க.அ.சு. லூக்.க.க.எ. (உஎ) லூக்.யெ.அ.உ.அ. உபா.கூ.க. லூக்.இ.யெ. (உஅ) லூக்.உ.உ.உ.அ.உ.க.க.யெ. க.கொரி.க.உ.ச. வெளி.உ.உ.ச. (உக) லூக்.யெ.உ.க.க.யெ. (கூய) லூக்.யெ.க.யெ.- (உய. அதி. உ.) அதி.யெ.உ.அ. (யெ) ரோ.க.உ.ச. உபா.யெ.க. நீதி.உ.க.ச. (யெ) லூக்.யெ.க.க. யோவா.யெ.உ.யெ.

யஅ கேளுங்கள், நாம் யெரூஷலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுபுத்திரன் பிரதான ஆசாரியரிடத்திலும், வேதபாரகரிடத்திலும் ஒப்பிக்கப்படுவான், அவர்கள் அவனுக்கு மரணத்தண்டனைத் தீர்ப்புச் செய்து, — அந்நியர் அவனைப் பரிசாசம் பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவைமரத்தில் அறையவும் அவர்களிடத்தில் ஒப்பிப்பார்கள்: பின் புழுண்டும்நாளில் உயிர்த்தெழும்புவானென்றார்.

உய அப்பொழுது செபேதேயுவின் புத்திரருடைய மாதா, தன்புத்திரரோடு அவரிடத்தில் வந்து வணங்கி, அவரிடத்தில் ஒரு விண்ணப்பம்பண் உகணியிருந்தான். — அவர் உனக்கென்னவேண்டுமென்று அவளிடத்திற்கேட்க, அவள் அவரை நோக்கி, உம்முடைய இராக்சீயத்தில் என் புத்திரராகிய இருவாரில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும், மற்றவன் உமது இடதுபாரிசத்திலும் உஉ இருக்கும்படி கட்டினாயிடுமென்றான். — அதற்குத்தரமாய் யேசு, நீங்கள் கேட்டது உங்களுக்குத்தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்திலே குடிக்க உங்களாலாகுமா, நான் பெற்றுக்கொள்ளும் ஸ்நானத்தைப்பெற்றுக்கொள்ள உங்களாலாகுமாவென்று கேட்க, அவர்கள் அவருக்கு எங்களாலாகுமென்றார்கள். — அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, என்பாத்திரத்தில் குடிப்பீர்களே, நான் பெற்றுக்கொள்ளும் ஸ்நானத்தையும் பெற்றுக்கொள்வீர்களே: ஆனாலும் என்பிதாவிலால் எவர்களுக்கு ஆயத்தப்படுத்தப்பட்டதோ அவர்களுக்கே யன்றி, மற்றவர்களுக்கு என் வலதுபாரிசத்திலும், என் இடதுபாரிசத்திலும் இருக்கும்படி அருள எனக்கு அதிகாரமில்லையென்றார். — மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்தச்சகோதரர் இருவரமேலும் கோ

உடு பங்கொண்டார்கள். — அப்பொழுது யேசு அவர்களை அழைத்து, அந்நியதேசத்தாரிலுள்ள பிரபுசன் அவர்களை ஆளுகிறார்கள், பெரியோர்கள் அவர்கள்மேல் அதிகாரத்தைச் செய்துகிறார்கள், இஉசுது உங்களுக்குத்தெரியும். — உங்களுக்குள் அப்படி இருக்கப்படாது: உங்களில் பெரியவனாக விரும்புகிறவன், உங்கள் பணிவிடைக்காரனாக எகக்கடவன். — உங்களில் பிரதானியாகவிரும்புஉஅ கிறவன், உங்கள் அடிமையாகக்கடவன். — மனுபுத்திரனும், பணிவிடைகொள்வதற்கல்ல, பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் உக தனது பிராணனைத் தரவுமே வந்தானென்றார். — அவர்கள் யெரீகோவிவருந்து புறப்பட்டுப்போகையில் அநேகசனங்கள் அவரைப்பின் சென்றார்கள்.

௩௩ அப்பொழுது ஒருசட இருவர் வழியருகே உட்காங்கிருந்து யேசு வழியிலே வருகிறாரென்று கேள்விப்பட்டோ, கர்த்தாவே, தாவீதின் புத்திரனே, எங்கள்மேலிருக்குமென்று ஒலமிட்டார்கள். — அவர்கள் பேசாதபடிசனங்கள் அவர்களைக் கமர்ந்துகொண்டார்கள்: அவர்களோ, கர்த்தாவே, தாவீதின் புத்திரனே, எங்கள்மேல் இருக்குமென்று அதிகமாய் உரத்தசத்தமிட்டார்கள். — அப்பொழுது யேசு திரித்துநின்று, அவர்களை கூட அழைத்து, நான் உங்களுக்கு என்ன செய்யவிரும்புகிறீர்களென்றார். — அவர்கள் அவருடனே, கர்த்தாவே, எங்கள் கண்களைத்திறக்கவேண்டுமென்றார்கள். — யேசு அவர்கள்மேல் மனதுருகி, கூச அவர்களுடைய கண்களைத்தொட்டார்: உடனே அவர்கள் பார்வையடைந்து, அவர்பின்னே சென்றார்கள்.

(யஅ) அதி. ௩௩. உக. (யக) மாற். ௩. ௩. ௩. ஓர். ௩. ௩. யோவா. ௩. ௩. ௩. அப். ௩. ௩. (உஉ) ஓர். ௩. ௩. ௩. யோவா. ௩. ௩. ௩. ஓர். ௩. ௩. ௩. (உக) அப். ௩. ௩. ௩. ரோ. ௩. ௩. ௩. உ. கொரி. ௩. ௩. வெளி. ௩. ௩. (உச) ஓர். ௩. ௩. ௩. உ. ௩. ௩. ௩. க. பேதுரு. ௩. ௩. மாற். ௩. ௩. ௩. (உஅ) யோவா. ௩. ௩. ௩. பிலி. ௩. ௩. ௩. யோவா. ௩. ௩. ௩. ஏசா. ௩. ௩. ௩. தானி. ௩. ௩. ௩. யோவா. ௩. ௩. ௩. ௩. தீமோ. ௩. ௩. ௩. தீ. ௩. ௩. ௩. க. பேதுரு. ௩. ௩. ௩. ரோ. ௩. ௩. ௩. ௩. எபி. ௩. ௩. ௩. — (உக. அதி. ௩.) ஓர். ௩. ௩. ௩. சக. ௩. ௩. ௩. (ச) ஏசா. ௩. ௩. ௩. சக. ௩. ௩. ௩. யோவா. ௩. ௩. ௩. (எ) உ. ௩. ௩. ௩. ௩. (அ) லேவி. ௩. ௩. ௩. யோவா. ௩. ௩. ௩. (க) சங். ௩. ௩. ௩. ௩.

உக. அதிகாரம்.

க. கிறிஸ்துக் கழுதையிலேறி யெரூஷலேமுக்கு யாத்திரைசெய்தல்: ௩௩. தேவாலயத்தினின்றும் வந்தகரைத்தூரத்திலுடல்: ௩௩. கனிதாராத் திரமரத்தைச்சபித்தல்: ௩௩. பிரதான ஆசாரியரை உத்தரங்கொடாதபடி வெல்லல்: ௩௩. இரண்டு புத்திரரை உவமித்தல்: ௩௩. வீட்டெசமானையும், வேலைக்காரரையும் உவமித்தல்.

அவர்கள் யெரூஷலேமுக்குச்சமீபமாகி, ஒலீ கவமலையினருகேயுள்ள பேத்பாகேயில் சேர்ந்த பொழுது, யேசு இரண்டுசீஷைரைநோக்கி, — உங்களுக்கெதிர்ப்புறத்திலுள்ள அந்தக்கிராமத்திற்குப் போங்கள், அங்கேகட்டப்பட்டிருக்கிற கழுதையையும், அதனுடன் ஒரு குட்டியையும் காண்பீர்கள்: அவைகளின் கட்டைஅவழித்து, என்னிடத்திலேகொண்டுவாருங்கள். — ஒருவன் உங்களுக்கு யாதாயினுஞ்சொன்னால், கர்த்தருக்கு இவைகள்வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவன் அவைகளை அனுப்பிவிடுவானென்று சொல்லி, அவர்களை அனுப்பினார். — இவைகளை எல்லாம் நடந்ததினால், “நீங்கள் சீயோன் குமாந்தியினிடத்தில், பார், உன் இராசா தாழ்த்த்சிந்தையுள்ளவரும், கழுதையின் குட்டியாகிய கழுதையின்மேலேறியிருப்பவரும் உன்னிடத்துக்கு வருகிறாரென்பதைத் தெரிவியுங்கள்,” என்று, — தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேற்றிற்று. — சீஷர்போய், யேசு தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்து, — கழுதையையும், குட்டியையும் கொண்டுவந்து, அவைகளின்மேல் தங்கள்வல்திரங்களைவிரித்து, அவரை ஏற்றினார்கள். — திரளான சனங்கள் தங்கள்வல்திரங்களை வழியிலேவிரித்தார்கள்; சிலர்மரங்களின்களைகளைத்தறிந்து வழியிலே பரப்பினார்கள். — முண்டப்பொருடும், பின்டப்பொருடாகிய சனங்கள், தாவீதின் புத்திரனுக்கு ஒருசன்னை: கர்த்த

தருடைய நாமத்தினாலே வருபவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்; உன்னதமானவானங்களில் ஒரு சன்னாவென்று சொல்லி ஆரவாரம் பண்ணினார்கள்.—அவர் பெருநூலேயில் பிரவேசித்தபொழுது, நகரத்தாரெல்லாருங்கலங்கி, இவர் ஆரெனய்க றார்கள்.—சனங்கனோ, இவர் கலிலேயாநாட்டிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த நீர்க்கதரிசியாகிய யேசுவென்றார்கள்.

வஉ பின்பு யேசு தேவனுடைய ஆலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களுங் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசக்காரருடைய பீடங்களையும், புறக்கணை விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து விட்டெகட்டு.—“என்வீடு பிரார்த்தனையின் வீட்டுன்னபட்டெம்,” என்றெழுதியிருக்கின்றது; நீங்களோடு இதைத்திருநாட்கு கையாக்கினீர்களென்று அவர்களுடைய சனேசொன்றார்.—பின்பு குருடருக்கு சப்பாணிகளுந் தேவாலயத்தில் அவரிடத்தில் வந்தார்கள்; வடு அவர் அவர்களைச் சொல்லப்படுத்தினார்.—அவர் செய்த ஆச்சரியமான கிரியைகளையும், தாலின் புத்திரனுக்கு ஒரு சன்னாவென்று தேவாலயத்தில் உரத்தசத்தமிட்ட பிள்ளைகளையும் பிரதான ஆசாரியரும் வேதபாரகருங்கண்டு, குரோதங்கொண்டெகட்டு.—அவரைநோக்கி, இவர்கள் சொல்வதைக்கேட்கிறீரோவென்று சொல்ல, யேசு, கேட்கிறேன்; “பாலகருங் குழந்தைகளுமாகிய இவர்களுடைய வாயினின்றும் துதியைத் தோற்றுவித்தீர்,” என்பதை நீங்கள் ஒருபொழுதும் வாசிக்கவில்லையாவென்று சொல்லி,

வஎ அவர்களைவிட்டு, நகரத்திலிருந்து புறப்பட்டுப் பேதனியவுக்குப்போய், அங்கே இராத்தங்கி வடினார்.—காலையில் அவர் நகரத்திற்குத் திரும்பிப்போகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.—வக அப்பொழுது வழியருகே ஒரு அத்திரைத்தை யவர்கண்டு, அதினிடத்திலேபோய், இலைகளை யவற்றிக்கனிகளைக்காணாமையினால் அதைப்பார்த்து, இதுமுதல் உன்னிடத்தில் கனி உண்டாகா திருக்கக்கடவதென்றார். உடனே அத்திரைம் உவபட்டுப்போயிற்று.—சீஷர் அதைக்கண்டு, இந்த அத்திரைம் அதிகீக்கிரமாய்ப்பட்டுப் போயிற்றென்று ஆச்சரியத்தோடே சொன்னார்கள்.—உக யேசு அவர்களைநோக்கி, நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், இந்த அத்திரைத்துக்குச் சம்பவித்ததைச் செய்வதுமன்றி, இந்த மலையை நோக்கி, நீ பெயர்ந்து சமுத்திரத்தில் விழுவாயாவென்று சொன்னாலும், உடனே அப்படியே ஆகுமென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுவது உகிறேன்.—அல்லாமலும், நீங்கள் விசுவாசத்துடன் வேண்டித் தலெடுத்து கேட்பதெதுவோ, அதைப்பெறுவீர்களென்றார்.

அவர் தேவாலயத்திலே வந்து உபதேசம்பண்ணுகுகிறபொழுது, பிரதான ஆசாரியரும், சனங்களின் முதியோரும் அவரிடத்தில்வந்து, எந்த அதிகாரத்தைக்கொண்டு நீர் இவைகளைச்செய்கிறீர்; இப்படிப்பட்ட அதிகாரத்தை உமக்குத்தந்தவர் யாவரென்று கேட்க,—யேசு அதற்கு உத்தரமாய், நானும் உங்களிடத்தில் ஒன்றைக்கேட்பேன், அதை நீங்கள் எனக்குச்சொன்னீர்களானால், நான் இவைகளை இன்ன அதிகாரத்தைக்கொண்டு செய்கிறெனென்று உங்களுக்குத்தெரிவிப்பேன்.—யோவான் கொடுத்த ஞானஸ்நானம் உக ஆராலுண்டாயிற்று; தேவனுடைய மனுஷராலோ, அதைச்சொல்லுங்களைன்றார்; அவர்கள் தங்களுக்குள், அது தேவனால் உண்டாயிற்றென்றோமானால், இவர், என் அவனை விசுவாசிக்கவில்லையென்பார்.—அது மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்லவும், சனங்களுக்குப் பயப்படுகிறோம்; அவர்களைல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்றெண்ணுகிறீர்களெனென்று தங்களுக்குள்ளே யோசித்து,—அவரை நோக்கி, உஎ நாங்கள் சொல்லக்கூடாதென்றார்கள். அப்பொழுது அவர் அவர்களைநோக்கி, நானும் இவைகளை இன்ன அதிகாரத்தைக்கொண்டு செய்கிறெனென்று உங்களுக்குச் சொல்லேன்.

ஒரு மனுஷனுக்கு இரண்ட்புத்திரருண்டு; அஉ அவர்களில் மூத்தவனிடத்தில் அவன்போய், மகனே, நீ இன்று என் திராட்சத்தோட்டத்திலே போய், வேலைசெய்யென்று சொல்ல,—அவன் உக போகமாட்டேனென்று சொல்லி, பின்பு அவன் மனத்திரும்பிப்போனான்.—பிதா இளையவனிடத்தில் திலும்போய் அப்படியே சொல்ல, அவன் உத்தரமாக, ஐயா, போகிறெனென்று சொல்லியும்போகவில்லை.—இவ்விருவரில் யாவன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினான்; உங்களுக்கெப்படித்தோன்றுகின்றதென்று அவர் கேட்புடொழுது, மூத்தவனென யென்றார்கள். அப்பொழுது யேசு அவர்களைநோக்கி, ஆயக்காரரும் வேசைகளும் உங்களுக்குமுன் தேவனுடைய இராச்சியத்தில் பிரவேசிக்கிறீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—யோவான் நீதிமார் ககடகமாய் உங்களிடத்தில்வந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை: ஆயக்காரரும் வேசைகளுமோ அவனை விசுவாசித்தார்கள்: அதை நீங்கள் கண்டும், அதன்பின்னும் விசுவாசிக்கும்படிக்கு மனஸ்தாப்பப்படவில்லை.

வேறொரு உவமையைக்கேளுங்கள்: வீட்டுடக சமானன் ஒருவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச்சுற்றி வேலி அடைத்து, அதில் ஆலையைநாட்டி, கோபுரத்தைக்கட்டி, பின்பு அதைத் தோட்டக்காரர்வசமாய் விட்டு, புறத்தேசத்

(வ) ஊக்.வக.சடு. (வக) ஊக்.எ.வக. யோவா.ச.யச. (வஉ) ஊக்.வக.சடு. யோவா.உ.வடு. உபா.யச.உடு. (வக) ஏசா.டுக.எ. ஏரே.எ.வக. ஊக்.வக.சக. (வக) சவ.அ.உ. (வஎ) யோவா.யக.வடி. (உக) ஊக்.வஎ.ச. யாக்.க.ச. க.கொரி.யக.உ. (உஉ) மாற்.யக.உச. ஊக்.வக.க. யாக்.டு.யக. க.யோவா.க.உஉ. (உக) மாற்.யக.உஎ ஊக்.உவ. க.யாத்.உயச. அப்.ச.எ. (உக) ஊக்.உவ.க. (கக) ஊக்.எ.உக.டுய. (கஉ) ஊக்.க.யஉ.யக. (கக) சவ.அ.யக. உன்.அ.யக. ஏசா.டுக. ஏரே.உ.உக.

௩௪ திற்குப்போனான்.—சனிகாலஞ் சமீபமானபொழுது, கனிகளை வாங்கிக்கொண்டெவரும்படிக்குத்தன்வேலைக்காரரைத்தோட்டக்காரரிடத்தில் ௩௫ அனுப்பினான்.—தோட்டக்காரர், அவன் வேலைக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்தார்கள், ஒருவனைக் கொலைசெய்தார்கள், வேறொருவன் ௩௬ மேற்கல்லெறிந்தார்கள்.—திரும்பவும் எசமானன் முந்தினவர்களிலும் அதிகமானவேறுவேலைக்காரரை அனுப்பினான்: அவர்களையும் அப்படியே ௩௭ செய்தார்கள்.—பின்பு அவன் எண்பத்திரனுக்கு அஞ்சுவார்களென்றெண்ணிக்கடைசியிலே தன்புத்திரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.— ௩௮ தோட்டக்காரரோ, புத்திரனைக்கண்டபொழுது, இவன்கதந்தரவாளி; இவனைக்கொன்று, இவனுடைய சதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கொன்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டு, —அவனைப்பிடித்து, திராட்சத்தோட்டத்திற்குப்பிறம்பேதள்ளிக் கொலைசெய்தார்கள்.— ௩௯ ஆதலால் அந்தத்திராட்சத்தோட்டத்தின் எசமானன் வரும்பொழுது, அந்தத்தோட்டக்காரருக்கு சக கு என்னசெய்யவானென்று கேட்டார்.—அதற்கு அவர்கள், அந்தத்துவட்டரைக்கொடுமையாய் அழித்து, பருவகாலங்களில் தனக்குக் கனிகளைக்கொடுக்கும் வேறுதோட்டக்காரர்வசமாய்த் திராட்சத்தோட்டத்தைவிவானென்றார்கள்.— ௪௦ அப்பொழுது யேசு அவர்களைநோக்கி, “வீடுகட்டுகிறவர்கள் தள்ளிவிட்டகல் கோடிக்குத்தலைக் கல்லாயிற்று: இது கர்த்தாவின் நலந்தது, இது நம்முடைய பார்வைக்கு அற்புதம்;” என்று வேதத்தில் நீங்கள் ஒருபொழுதும் வாசிக்கவில்லை யாய்.—ஆகையால் தேவனுடைய இராச்சியம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதின் கனிகளைத்தருஞ்சாதியாருக்கு அருளப்படுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.—அன்றியும் இந்தக்கல்லின்மேல்விழுகிறவன் நொறுக்கப்படுவான்: இது எவன்மேல்விழுமோ, அவனைநொறுக்குமென்றார்.—பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக்கேட்டு, தங்களைக்குறித்துப் பேசினாரென்றுணர்ந்து, —அவரைப்பிடிக்க வகைதேடியும், சனங்கள் அவரைத்தீர்க்கதரிசியென்றெண்ணிப்படியினால், அவர்களுக்குப்பயந்தார்கள்.

உஉ. அதிகாரம்.

௧. இராசபுத்திரனுடையவிவாகத்தை உவயித்தல்: ௨௫. இராசாவுக்கு வரிப்பணங்கொடுப்பதைப்பற்றிப் போதித்தல்: ௨௬. மரித்தோர் உயிர்த்தேழுதலைக்குறித்துப்போதித்தல்: ௩௪. பிரதானகட்டளையின்னதென்றுநிருணயித்தல்: ௪௧. கிறிஸ்துத்தம்மைக்குறித்துப் பரிசேயரை மவுனமாக்கல்.

பின்பு யேசு உவமைகளினால் அவர்களிடத்தில்பேசி,—பரம இராச்சியம் தன்புத்திரனுக்கு விவாகஞ்செய்த இராசனுக்கொப்பாயிருக்கின்றது.—அழைக்கப்பட்டவர்களை விவாகத்துக்குவரச்சொல்லும்படி அவன் தன்பணிவிடைக்காரரை அனுப்பினான்: அவர்களோ வரமாட்டோமென்றார்கள்.—மறுபடியும் அவன் வேறே பணிவிடைக்காரரை அனுப்பி, என்விருந்தை ஆயத்தப்படுத்தினான்: என் எடுத்துகளும் புஷ்டியானசெந்துக்களும் அடிக்கப்பட்டன, எல்லாம் ஆயத்தமாயிருக்கின்றன: நீங்கள் விவாகத்துக்கு வாருங்களென்று அழைக்கப்பட்டவர்களிடத்தில் சொல்லுங்களென்றான்.—அவர்களோ அதைஎண்ணாமல் ஒருவன் தன்வயலுக்கும், ஒருவன் தன்வியாபாரத்துக்கும்போய்விட்டார்கள்.—மற்றவர்களோ, அவனுடைய வேலைக்காரரைப்பிடித்து, நிந்தித்து, கொலைசெய்தார்கள்.—இராசா அதைக்கேட்டுக்கொப்பங்கொண்டு, தன்சேனைகளை அனுப்பி, அந்தக்கொலைபாதகரைச்சங்கரித்து, அவர்களுடைய பட்டனைதையுந்தித்துப்போட்டான்.—பின்பு அவன் தன் பணிவிடைக்காரரைநோக்கி, விவாகவிரந்து ஆயத்தமாயிருக்கின்றது, அழைக்கப்பட்டவர்களோ அதற்குப்பாத்திரரல்ல.—ஆதலால் நீங்கள் வழிச்சந்திகளிலேபோய், அகப்படும்யாவரையும் விவாகத்திற்கு அழைத்துவாருங்களென்றான்.—அதினால் அந்தப்பணிவிடைக்காரர் வீதிகளிற்சென்று, அகப்பட்டதீயவர்களையும் நல்லவர்களையும் கட்டிவந்தார்கள்: விருந்துசாலைபந்தியிருக்கிறவர்களால் நிறைந்தது.

பந்தியிருக்கிறவர்களைப்பார்க்கும்படி இராசா யக பிரவேசித்தபொழுது, விவாகவஸ்திரந்தரியாத ஒருவனை அங்கே கண்டு,—சிறகெதிரா, நீ விவாக உஉவஸ்திரமில்லாமல் இவ்விடத்தில் எப்படிப்பிரவேசித்தாயென்று கேட்ட, இவன் பேசாமலிருந்தான்.—அப்பொழுது இராசா பணிவிடைக்காரரைநோக்கி, இவனுடைய கைகால்களைக்கட்டி, எடுத்துக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாகும்புறம்பான இருளிலேதள்ளி விடுங்களென்று கட்டளையிட்டான்.—அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலரென்றார்.

பின்பு பரிசேயர்போய், வாக்குகளில் அவரை யு அகப்படுத்தும்படி ஆலோசனைபண்ணி,—தங்கள் சீஷரில் சிலரையும் ஏரோதின் சனங்களையும் அவரிடத்திற்கு அனுப்பினார்கள்; அவர்கள், போதகரே, நீர் சத்தியமுள்ளவர், பாரபட்சமில்லாமலும், எவர்களுடைய முகத்தையும் பாராமலும், தேவன் அருளிய மார்க்கத்தை உண்மை

(௩௪) உன்.அ.யக.௨௨. (௩௫) உ.நாளா.௨௪.௨௧. நிகி.௧.௨௪. அப்.எ.௫௨. க.தெச.௨.௨௫. எபி.யக.௩௬.௩௭. (௩௮) சங்.௨.அ. எபி.க.௨. சங்.௨.௨. யோவா.யக.௫௬. அப்.ச.௨௮. (௩௯) மாற்.யச.௪௬. யோவா.யஅ.௨௨. அப்.௨.௨௬. (௪௧) லூக்.௨.௧.௨௪. எபி.௨.௬. அப்.யக.௪௧. (௪௨) சங்.௩.௮.௨.௨. ஏசா.௨.யக. அப்.ச.யக. எபே.௨.௨.௨. க.பே.துரு.௨.௧.௭. (௪௪) ஏசா.அ.யச.௫௫. சக.௨.௨.௬. லூக்.௨.௨.யஅ. ரோ.௧.௩. க.பே.துரு.௨.௮. ஏசா.க.ய.௨. தானி.௨.௨.௪.—(௨௨. அதி. ௧.) வெளி.யக.௭.௬. (௪) நீதி.௧.௨. (௭) தானி.௧.௨.௪. லூக்.யக.௨.௭. (அ) அப்.யக.௪௬. (யக) ௨.கொரி.௫.௬. எபே.௪.௨.௪. கொலோ.ய.௨. வெளி.௩.௪. (௨௫) மாற்.ய.௨.யக. லூக்.௨.௨.௨.

யாய்த் தெரியக்காட்டுகின்றொன்று அறிந்திருக்கிறேனென்றும்.—ஆதலால் இராசாவுக்கு வரிகொடுப்பது நியாயமோ, இல்லையோ, அதை எங்களுக்குச் சொல்லவேண்டும்; உமக்கெப்படித் தோன்றுகிறது என்றதென்றார்கள்.—யேசு அவர்களுடைய தூக்குணத்தை அறிந்து, கபடிகளே, நீங்கள் என்னேயென வன் சோதிக்கிறீர்கள்.—வரிக்காசை எனக்குக் காண்பியுங்களென்றார். அப்பொழுது அவர்கள் ஒரு தேனூரியப்பணத்தை அவரிடத்திற்கொண்டையெடுத்தார்கள்.—அவர் இந்தச்சாயலும் மேலெழுத்தாய்முடையதென்ற கேட்க, அவர்கள், இது இரகசாயவுடையதென்றார்கள்.—அப்பொழுது அவர், இராசாவுடையதை இராசாவுக்கும், தேவனுடையதைத் தேவனுக்குஞ் செலுத்துங்களென்றார்.—அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, அவரைவிட்டுப்போனார்கள்.

உக உயிர்த்தெழுதலில்லையென்று சொல்லுகிற சஉசதுசேயர் அந்நாளில் அவரிடத்திலவந்து, —போதகரே, புருஷன் ஒருவன் பிள்ளைகளில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவனுக்குச் சந்ததிதோன்றும்படி அவனுடைய மனைவியை விவாகம்பண்ணவேண்டுமென்றுமோ உடுசே சொன்னாரே.—எங்களிடத்தில் சகோதரர் எழுபேரிருந்தார்கள்: அவர்களில் மூத்தவன் விவாகம்பண்ணிச் சந்ததியில்லாமல் மரித்து, தன்மனைவியைத் தன் சகோதரனுக்குவிட்டான்.—இரண்டாம் மூன்றாஞ் சகோதரன் முதல், ஏழாஞ் சகோதரன்வரைக்கும் அப்படியே நடந்தது.—

உஎ எல்லாருக்கும் பின்பு அந்தஸ்திரியும் இறந்து உஅபோனான்.—ஆகையால் உயிர்த்தெழுதலில் அவன் அவர்கள் எழுவரில் யாவனுக்கு மனைவியாவான், எல்லாரும் அவனைவிவாகம்பண்ணினார்கள் உகளேயென்று சொல்லிக்கேட்டார்கள்.—யேசு அவர்களுக்குத்தரமாக, நீங்கள் வேதத்தை யுந்தேவனுடைய வல்லமையையும் உணராதபடியால், கூலி தப்பாய் எண்ணங்கொள்கிறீர்கள்.—உயிர்த்தெழுதலில் பெண்கொள்வதுங் கொடுப்பதுமில்லை, அவர்கள் பரமண்டலத்திலுள்ள தேவனுடைய தூதரைப்போலிருக்கிறார்கள்.—மரித்தோர் உயிர்த்தெழுதலுடையதைக்குறித்து, நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோகூஉ பின் தேவனுமாயிருக்கிறேனென்று,—தேவனால் உங்களுக்குச்சொல்லப்பட்டதை நீங்கள் வாசிக்கவில்லையா; அவர் மரித்தோரின் தேவனல்ல, சீவனுள்ளோரின் தேவனென்றார்.—கூக சனங்கள் இதைக்கேட்டு அவருடைய உபதேசத்தைக்குறித்துப்பிரமித்தார்கள்.

கூச அவர் சதுசேயரை மவுனமாக்கினதைப் பரிசுசேயர்கேட்டுக்கூடியவந்தார்கள்.—அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச்சோதிக்கும்ப

டி,—போதகரே, வேதப்பிரமாணத்தில் எந்தக் கூசு கட்டளை பிரதானமென்று கேட்க,—யேசு அவருடைய உண்மைப்பார்த்து, “நீ உன்பூரண இருதயத்தோடும், உன்பூரண ஆத்துமாவோடும், உன்பூரணமனத்தோடும் உன் தேவனாகிய கர்த்தாவிடத்தில் அன்பு கூருவாயாக,” என்கிற—இதுவே முடிதலும், பிரதானமுமான கட்டளை.—இதற்குச் சமமான இரண்டாவ் கட்டளை “உன்னைப்போலப் பிறனையும் நேசிப்பாயாக,” என்பது.—இவ் சயவிரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும், தீர்க்கதரிசனங்களும் அடங்குமென்றார்.

பின்பு பரிசேயர் கூடியிருக்கையில், யேசு அவர்களை நோக்கி, “நீங்கள் கிறிஸ்துவைப் பற்றிச் சஉ என்னத்தைக்கருதிக்கொள்ளுகிறீர்கள்; அவர் ஒருடைய புத்திரனென்றுகேட்க, அவர் தாவீதின் புத்திரனென்றார்கள்.—அதற்குத்தரமாய், அவர், சக “கர்த்தர்” என் ஆண்டவரைநோக்கி, நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதபீடமாக்கும்வரைக்கும்,—நீர் என் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறீர்கள்,” என்று தாவீது தேவாவியினால் அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்கிறதெப்படி.—தாவீது அவரைக் கர்த்தரென்று சொல்லியிருக்க, அவர் எப்படி அவனுடைய புத்திரனாயிருப்பாரென்றார்.—அதற்குத்தரமாக, ஒருவரானும் ஒருவாக்கையுஞ் சொல்லக்கூடாமற்போயிற்று, அந்நாளமுதல் ஒருவரும் அவரிடத்தில் வினாவுத்துணியவில்லை.

உக. அதிகாரம்.

க. வேதபாரகரையும் பரிசேயரையும்ல்ல, வேதோபதேசத்தைப்பற்றி நடக்கும்படி சனங்களுக்குப் போதித்தல்: யக. அவர்களுக்குநேரிடும் ஆபத்தைத் தெரிவித்தல்: கச. பெருஷலேமின் சங்காரத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லல்.

பின்பு யேசு சனங்களை யுந் தம்முடைய சீவகரையும்நோக்கி,—வேதபாரகரும்பரிசேயரும்மோசேயின் ஆசனத்திலிருக்கிறார்கள்.—ஆதலால் நீங்கள் கைக்கொள்ளவேண்டுமென்று அவர்கள் உங்களுக்குச்சொல்லும்யாவையுங் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்; அவர்களுடைய கிரியைகளின்படியோ செய்யாதிருங்கள்: அவர்கள் பேசுகிறதேயன்றிச்செய்கிறதில்லை.—சுமப்பதற்கரிய பாரமான சமைகளைக்கட்டி மனுஷருடையதோள்களின்மேல் வந்துகிறார்கள், தாங்களோ ஒருவிரவினாலும் அவைகளை அசைக்கமாட்டார்கள்.—மனுஷரால் காணப்படும்படி அவர்கள் தங்கள் கிரியைகளையாவையுஞ் செய்கிறார்கள்: வேதவசனம்பதிந்தகாப்புக்களை அகலமாக்கி, தங்கள்வஸ்திரங்களின் தொங்கல்களை விஸ்தாரம்பண்ணி,—

(உக) ரோ.யக.எ. (உக) லூக்.உய.உஎ. அப்.உக.அ.(உச)உபா.உரு.ரு. (உக)யோவா.உய.க. (கூ)க.யோவா.க.உ. (கச)யாத்.க.சு.யசு. லூக்.உய.கஎ. அப்.எ.கஉ. எபி.யக.யசு. (கஎ) உபா.சு.ரு. லூக்.ய.உஎ. (கக) லேவீ.யக.யஅ. லூக்.ய.உஎ. ரோ.யக.க. கலா.ரு.யசு. யாக்.உ.அ. (சய) க.திமோ.க.ரு. (சச) லூக்.உய.சக. (சக) சங்.நாய்.க. அப்.உக.சு. க.கொரி.யரு.உரு. எபி.க.யக. (சசு) லூக்.யச.சு. லூக்.உய.சய.—(உக. அதி. உ.) நிசி.அ.ச.அ. மல்.உ.எ. லூக்.உய.சரு. (க) ரோ.உய.க, அப்.யரு.ய. கலா.சு.யக.ரு.அதி.சு.க. எண்.யக.க.அ. உபா.சு.அ. நீதி.க.க

௬ விருந்துகளில் பிரதான இடங்களையும், ஆலயங்களில் முதல் ஆசனங்களையும், சந்தைகளில் வாழ்த்துதல்களையும், மனுஷரால் இரபீ, இரபீயென் அறழைக்கப்படுதலையும் விரும்புகிறார்கள்.—நீங்களோ, இரபீயென்றழைக்கப்படவேண்டாம்: உங்களுக்கு ஒரே குருவுண்டு, அவரே கிறிஸ்து.—நீங்கள் பூமண்டலத்தில் ஒருவனையும் பிரதான வேயென்று சொல்லவாகாது: ஒருவரே உங்களுக்குப் பிதா, பரமண்டலத்திலுள்ளவர் அவரே, நீங்களெல்லாருஞ் சகோதரர்.—நீங்கள் குருக்களென்னும்பேரைத் தரிக்கலாகாது; உங்களுக்கு ஒரே குருவுண்டு, அவரே கிறிஸ்து.—உங்களைல்லாநிலும் பெரியவன் உங்களுக்குப்பணி உடவிடைக்காரனாகக்கடவன்.—தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

௭ ஐயோ, கபடிகளாகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஆபத்துவரும்; மனுஷர் பரம இராச்சியத்திற்குப் பிரவேசிப்பதற்கு நீங்கள் அதைப் பூட்டிப்போடுகிறீர்கள்: நீங்கள் அதில் பிரவேசிப்பதில்லை, பிரவேசிக்க விரும்புகிறவர்களைப் பிரவேசிக்கவிடுவதுமில்லை.—ஐயோ, கபடிகளாகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஆபத்துவரும்; நீங்கள் விதவைகளின் வீடுகளைப்படுத்தி, கபடமாக நெடும்பிரார்த்தனைகளைச் செய்கிறீர்கள்: இதினிமித்தம் அதிகதண்டனை உங்களுக்குக் கிடைக்கும்.—ஐயோ, கபடிகளாகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஆபத்துவரும்; நீங்கள் உங்கள் மதத்தில் ஒருவனைச் சேர்க்கும்படி, கடலையுந் தரையையுந்கடந்து திரிகிறீர்கள், அவன் சேர்க்கப்பட்டபின்பு, நீங்கள் உங்களிலும் அவனை இரமுவாங்கு நரகத்துக்குப் பாத்திரனாக்குகிறீர்கள்.—ஐயோ, குருடானவழிகாட்டிகளே, உங்களுக்கு ஆபத்துவரும்; ஒருவன் தேவாலயத்தைக்கொண்டு சத்தியம்பண்ணினால், அது ஒன்றுமில்லை; ஒருவன் தேவாலயத்திலுள்ள பொன்னைக்கொண்டு சத்தியம்பண்ணினானேயாகில், அவன் கடனாளியென்கிறீர்கள்.—யெ மூடரே, குருடரே, எதுமுக்கியம்; பொன்னே, அந்தப்பொன்னைப் பரிசுத்தப்படுத்துந் தேவாலயமோ.—ஒருவன் வேதிகையைக்கொண்டு சத்தியம்பண்ணினால், அது ஒன்றுமில்லை; அதிலுள்ள நைவேத்தியத்தைக்கொண்டு சத்தியம்பண்ணினானேயாகில், அவனே கடனாளியென்கிறீர்கள்.—யெ மூடரே, குருடரே, எதுமுக்கியம்; நைவேத்தியமோ, நைவேத்தியத்தைப் பரிசுத்தப்படுத்துவனவே திகையோ.—ஆதலால் வேதிகையைக்கொண்டு சத்தியம்பண்ணுகிறவன் அதைக்கொண்டும், அதிலுள்ள சமஸ்தப்பொருள்களைக்கொண்டுஞ் சத்தியம்

யம்பண்ணுகிறான்.—தேவாலயத்தைக்கொண்டு உச சத்தியம்பண்ணுகிறவன் அதைக்கொண்டும், அதில் வாசமாயிருப்பவரைக்கொண்டுஞ் சத்தியம்பண்ணுகிறான்.—வானத்தைக்கொண்டு சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தைக்கொண்டும், அதில் வீற்றிருப்பவரைக்கொண்டுஞ் சத்தியம்பண்ணுகிறான்.—ஐயோ, கபடிகளாகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஆபத்துவரும்; நீங்கள் துளசியிலும், வெந்தையத்திலும், சீரகத்திலும் பத்திலொரு பாகத்தைக்கொடுத்தும், வேதத்திலுள்ள பாரமானவைகளாகிய நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்: இவைகளைக்காத்து நடப்பதும், இவைகளை மீறாமல் நிற்பதும் உங்களுக்கடமை.—குருடானவழிகாட்டிகளே, கொசுக்கு உச குவடிகட்டி, ஒட்டகத்தைவிழுங்குகிறீர்கள்.—ஐயோ, வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு உடு ஆபத்துவரும்; நீங்கள் போசனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தஞ்செய்கிறீர்கள், அவைகளின் உட்புறமோ கொள்வையினாலும் அநீதியினாலும் நிறைந்திருக்கின்றது.—குருடான உச பரிசேயரே, முதலாவது போசனபானபாத்திரங்களின் உட்புறத்தைச் சுத்தப்பண்ணி, அப்பொழுது அவைகளின் வெளிப்புறமுஞ் சுத்தமாகும்.—ஐயோ, கபடிகளாகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஆபத்துவரும்; நீங்கள் வெள்ளை அடிக்கப்பட்ட பிரேதவறைகளுக்குச் சமானமாயிருக்கிறீர்கள், அவைகளின் வெளிப்புறம் அலங்காரமுள்ளது, உள்ளேயரித்தோருடைய எலும்புகளும், சகலவித அசுசியும் நிறைந்திருக்கின்றன.—அப்படியே நீங்களும் புறம்பே உச மனுஷருக்கு நீதிமாண்களென்று காணப்படுகிறீர்கள், உங்கள் உள்ளேயோ குகினாலும், அநீதியினாலும் நிறைந்திருக்கின்றது.—ஐயோ, கபடிகளாகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஆபத்துவரும்; நீங்கள், தீர்க்கதரிசிகளுடைய பிரேதவறைகளைக்கட்டி, நீதிமாண்களின் பிரேதவறைகளைச் சிங்காரித்து,—நாம் நம்முடைய முன்னோரின் காலத்தில் இருந்தோமானால், தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தைச் சிந்த உடன்படமாட்டோமென்கிறீர்கள்.—இவ்வீதமாய் நீங்கள் தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களின் சந்ததியாரென்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சியெடுக்கிறீர்கள்.—ஆதலால் நீங்கள் உங்கள் முன்னோருடைய அளவைநிரப்புவீர்கள்.—ஆ, சருப்பங்க ௩௩ளே, விரியன்கூட்டிகளே, நீங்கள் எப்படி நரகயாதனைக்குத் தப்புவிர்கள்.

ஆதலால் பாருங்கள், நான் உங்களிடத்தில் ௩௩ தீர்க்கதரிசிகளையும், ஞானவான்களையும், வேத

(௬) மாந். ௨௩.௩௩.௩௩. ௩.யோவா.௩. (௭) யாக்.௩.௩. உ.கொரி.௩.௨.௩. க.பேதுரு.௩.௩. (௮) மல்.௩.௩. (௯) யோபு. ௨.௨.௩. நீதி.௩.௩.௩. லூக்.௩.௩.௩. யாக்.௩.௩. க.பேதுரு.௩.௩. (௧௦) லூக்.௩.௩.௩. (௧௧) லூக்.௩.௩.௩. (௧௨) யோ.௩.௩. (௧௩) யாக்.௩.௩.௩. (௧௪) யாக்.௩.௩.௩. (௧௫) யாக்.௩.௩.௩. (௧௬) யாக்.௩.௩.௩. (௧௭) யாக்.௩.௩.௩. (௧௮) யாக்.௩.௩.௩. (௧௯) யாக்.௩.௩.௩. (௨௦) யாக்.௩.௩.௩. (௨௧) யாக்.௩.௩.௩. (௨௨) யாக்.௩.௩.௩. (௨௩) யாக்.௩.௩.௩. (௨௪) யாக்.௩.௩.௩. (௨௫) யாக்.௩.௩.௩. (௨௬) யாக்.௩.௩.௩. (௨௭) யாக்.௩.௩.௩. (௨௮) யாக்.௩.௩.௩. (௨௯) யாக்.௩.௩.௩. (௩௦) யாக்.௩.௩.௩. (௩௧) யாக்.௩.௩.௩. (௩௨) யாக்.௩.௩.௩. (௩௩) யாக்.௩.௩.௩. (௩௪) யாக்.௩.௩.௩. (௩௫) யாக்.௩.௩.௩. (௩௬) யாக்.௩.௩.௩. (௩௭) யாக்.௩.௩.௩. (௩௮) யாக்.௩.௩.௩. (௩௯) யாக்.௩.௩.௩. (௪௦) யாக்.௩.௩.௩. (௪௧) யாக்.௩.௩.௩. (௪௨) யாக்.௩.௩.௩. (௪௩) யாக்.௩.௩.௩. (௪௪) யாக்.௩.௩.௩. (௪௫) யாக்.௩.௩.௩.

பாரகரையும் அனுப்புகிறேன்: நீங்கள் அவர்களிடமிருந்து விலகிவிட்டு, எல்லாருக்கும் கொடுக்கவேண்டாம். ஆனால், அவர்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று சொல்ல, — அவர்களுக்குத் தரமாக யேசு, அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்து, தங்களைக்கிறிஸ்துவென்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்; — ஆகையால் ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு நீங்கள் சாவதானமாயிருங்கள். — அன்றியும், யுத்தங்களையும், யுத்தச்செய்திகளையும் கேட்பீர்கள்: நீங்கள் கலங்காதபடி சாவதானமாயிருங்கள்: இவைகளெல்லாம் நடப்பது அவசியம், ஆனாலும் முடிவு உடனே வராது. — ஒரு தேசத்தார் மறுதேசத்தாருக்கும், ஒரு இராச்சியத்தார் மறு இராச்சியத்தாருக்கும் விரோதமாய் எழும்புவார்கள்: பஞ்சமும், பெருவாரிக்காய்ச்சலும், பூமி அதிர்தலும் அங்கங்கே உண்டாகும். — இவைகளெல்லாம் உபத்திரவங்களின் ஆரம்பம். — அப்பொழுது உபத்திரவப்பெம்படி உங்களை ஒப்பித்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல தேசத்தாராலும் பகைக்கப்படுவீர்கள். — அக்காலத்தில் அநேகர் இடறுண்டு, ஒருவரை ஒருவர் ஒப்பித்து, ஒருவரை ஒருவர் பகைப்பார்கள். — அநேகங்கள் தீர்க்கதரிசிகள் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். — அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகரையும் அன்பு தணிந்துபோம். — முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். — சகல தேசத்தாருக்குஞ்சாட்சியாய் இராச்சியத்தின் இந்தச் சுவீசேஷம் பூமியில் எங்கும் பிரசங்கிக்கப்படும்; அப்பொழுது முடிவுவரும். — ஆதலால் வாசிக்கிறவன் யெசு கிறிஸ்துக்க்கடவன், — தானியேல் தீர்க்கதரிசிகுறித்ததுச் சொல்லிய சருவசங்கார அரோகியமானவனது பரிசுத்தஸ்தானத்திலே நிற்க நீங்கள் காணும் பொழுது, யூதேயா தேசத்திலுள்ளவர்கள் மலைகளுக்கு ஒடிப்போகக்கடவர்கள்: — வீட்டின்மேல் ஏறி நிற்கிறவன் தன் வீட்டிலுள்ளவர்களை எடுத்துக் கொண்டுபோகும்படி இறங்கவேண்டாம்: — வயயில் இருப்பவன் தனவஸ்திரங்களை எடுத்துக் கொள்ளும்படி பின்னிட்டுத் திரும்பலாகாது. — ஐயோ, அந்நாட்களிலே கருப்பவதிகளுக்கும், மிகு முலைகொடுக்கும் ஸ்திரிகளுக்கும் ஆபத்துவரும். — உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் நடவாததும், இனி ஒரு பொழுதும் நடவாமலிருப்பதுமாகிய மிகுந்த உபத்திரவம் அக்காலத்திலுண்டாகும். — ஆதலால் நீங்கள் ஒடிப்போவது மாரிகா உகலத்திலாகிலும், ஒய்வுநாளிலாகிலுஞ் சம்பவியாதபடிக்கு வேண்டெல் பண்ணுங்கள். — அந்நாட்டின் உள்ளிற் கொடுக்கிற பண்பட்டாதிருந்தால் ஒரு பிராணியுந் தப்புவதில்லை: தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமே அந்நாட்களின் தொ

வைகளை எங்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று சொல்ல, — அவர்களுக்குத் தரமாக யேசு, அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்து, தங்களைக்கிறிஸ்துவென்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்; — ஆகையால் ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு நீங்கள் சாவதானமாயிருங்கள். — அன்றியும், யுத்தங்களையும், யுத்தச்செய்திகளையும் கேட்பீர்கள்: நீங்கள் கலங்காதபடி சாவதானமாயிருங்கள்: இவைகளெல்லாம் நடப்பது அவசியம், ஆனாலும் முடிவு உடனே வராது. — ஒரு தேசத்தார் மறுதேசத்தாருக்கும், ஒரு இராச்சியத்தார் மறு இராச்சியத்தாருக்கும் விரோதமாய் எழும்புவார்கள்: பஞ்சமும், பெருவாரிக்காய்ச்சலும், பூமி அதிர்தலும் அங்கங்கே உண்டாகும். — இவைகளெல்லாம் உபத்திரவங்களின் ஆரம்பம். — அப்பொழுது உபத்திரவப்பெம்படி உங்களை ஒப்பித்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல தேசத்தாராலும் பகைக்கப்படுவீர்கள். — அக்காலத்தில் அநேகர் இடறுண்டு, ஒருவரை ஒருவர் ஒப்பித்து, ஒருவரை ஒருவர் பகைப்பார்கள். — அநேகங்கள் தீர்க்கதரிசிகள் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். — அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகரையும் அன்பு தணிந்துபோம். — முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். — சகல தேசத்தாருக்குஞ்சாட்சியாய் இராச்சியத்தின் இந்தச் சுவீசேஷம் பூமியில் எங்கும் பிரசங்கிக்கப்படும்; அப்பொழுது முடிவுவரும். — ஆதலால் வாசிக்கிறவன் யெசு கிறிஸ்துக்க்கடவன், — தானியேல் தீர்க்கதரிசிகுறித்ததுச் சொல்லிய சருவசங்கார அரோகியமானவனது பரிசுத்தஸ்தானத்திலே நிற்க நீங்கள் காணும் பொழுது, யூதேயா தேசத்திலுள்ளவர்கள் மலைகளுக்கு ஒடிப்போகக்கடவர்கள்: — வீட்டின்மேல் ஏறி நிற்கிறவன் தன் வீட்டிலுள்ளவர்களை எடுத்துக் கொண்டுபோகும்படி இறங்கவேண்டாம்: — வயயில் இருப்பவன் தனவஸ்திரங்களை எடுத்துக் கொள்ளும்படி பின்னிட்டுத் திரும்பலாகாது. — ஐயோ, அந்நாட்களிலே கருப்பவதிகளுக்கும், மிகு முலைகொடுக்கும் ஸ்திரிகளுக்கும் ஆபத்துவரும். — உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் நடவாததும், இனி ஒரு பொழுதும் நடவாமலிருப்பதுமாகிய மிகுந்த உபத்திரவம் அக்காலத்திலுண்டாகும். — ஆதலால் நீங்கள் ஒடிப்போவது மாரிகா உகலத்திலாகிலும், ஒய்வுநாளிலாகிலுஞ் சம்பவியாதபடிக்கு வேண்டெல் பண்ணுங்கள். — அந்நாட்டின் உள்ளிற் கொடுக்கிற பண்பட்டாதிருந்தால் ஒரு பிராணியுந் தப்புவதில்லை: தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமே அந்நாட்களின் தொ

உச. அதிகாரம்.

க. தேவாலயத்தின் நாசத்தை முன்னுரைத்தல்: கூ. அழியுஞ் சமயத்திலுண்டான அடையாளங்களைத் தெரிவித்தல்: கூ. சீஷர்துயரப்படல்: யடு. சனங்கள் தப்பிடுதல்: உக. கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றல்: உக. யூதேயாதேசத்தின் நிலைமையைத் தெரிவித்தல்: கூஉ. அத்திரவத்தைக் குறித்த உவமையைச் சொல்லல்: கூச. சலப்பிரளயகாலத்தைப்போன்ற உபத்திரவமுண்டாதல்: சஉ. விசாரம் அவசியமெனக்காட்டல்: சடு. உண்மையுள்ளதாசினையும் உண்மையில்லாததாசினையும் உவமித்தல்.

யேசு தேவாலயத்தை விட்டுப்பிறப்புகிற பொழுது, அவருடைய சீஷர்சேர்ந்து, தேவாலயங்கட்டியிருக்கிறவைகளை அவருக்குக்காண்பித்தார்கள். — யேசு அவர்களைநோக்கி, இவைகளெல்லாவற்றையும் பார்க்கிறீர்களல்லவா. இடிபடாததாய் ஒருகல்லும் மற்றொருகல்லின்மேல் விடப்படுவதில்லையென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்றார்.

க. பின்பு அவர் ஒவ்வமலையின்மேல் உட்காந்திருக்கையில், சீஷர் அவரிடத்தில் தனித்துவந்து, இவை எப்பொழுது நடக்கும், நீர் வருவதற்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளமாயாது, நீர் இ

(கடு) வெளி. யடி. உச. ஆதி. ச. அ. க. யோவா. கூ. யெ. உ. நாளா. உச. உய. உக. (கௌ) லூக். யக. கூச. உ. நாளா. உச. உக. உபா. கூஉ. யக. யெ. சங். கூச. (கூச) சங். யடி. உச. — (உச. அதி. உ.) க. இரா. க. ஏ. ஏரே. உக. யடி. மீகா. கூ. யெ. லூக். யக. சச. (க) க. தெச. கு. க. (ச) ஏரே. யச. யச. யோவா. கு. சக. (கு) எபே. கு. ஏ. கொலோ. உ. அ. யடி. உ. தெச. உ. கூ. க. யோவா. ச. க. (எ) உ. நாளா. யடு. ச. ஏசா யக. உ. ஆகா. உ. உ. சக. யச. யக. (க) லூக். உக. யெ. யோவா. யடு. உய. அப். ச. உ. க. க. பேதுரு. ச. யச. வெளி. உ. ய. யக. (ய) உ. தீமோ. க. யடு. (யக) அப். உய. உக. உ. பேதுரு. உ. க. க. தீமோ. ச. க. (யக) எபி. கூ. யச. வெளி. உ. ய. (யச) ரோ. ய. யடி. கொலோ. க. ச. உக. (யடு) தானி. க. உக. உ. ஏ. கூடு. (யக) லூக். உக. உக. (உய) தானி. க. உக. யோவே. உ. உ. (உஉ) ஏசா. ச. கு. அ. க. சக. யச. உ. க.

கள் தீவர்த்திகளையெடுத்தும் எண்ணெயைக்கூடக் கொண்டுபோகவில்லை:—புத்தியுள்ளவர்களோ, தங்கள் தீவர்த்திகளோடே தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையுப் கொண்டுபோனார்கள்.— மணவாளன் தாமதித்தபொழுது, எல்லாரும் நித்திரையாய்க்கம் அடைந்து தூங்கினார்கள்.—அத்தராதிரியில், பாருங்கள், மணவாளன் வருகிறான்; அவனை எதிர்கொள்ளப் புறப்படுங்கென்று ஒருசத்தம் பிறந்தது.—அப்பொழுது அந்தக்கண்ணியரெல்லாரும் எழுந்தர், தீவர்த்திகளை ஆயத்தப்படுத்தினார்கள்.—புத்தியுள்ள புத்தியுள்ளவர்களை நோக்கி, உங்கள் எண்ணெயிற்கொஞ்சம் எங்களுக்குத்தாருங்கள்; எங்கள் தீவர்த்திகள் அணைந்து போகின்றனவென்று சொல்ல, —புத்தியுள்ளவர்கள் அதற்குத்தரமாய், எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்தில்போய், உங்களுக்காகக் கொள்ளுங்கென்றார்கள்.—அவர்கள் கொள்ளப்போகிற பொழுது மணவாளன் வந்தான்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவனோடே விவாகவீட்டில் பிரவேசிக்கத்தார்க்கள்: கதவுபூட்டப்பட்டது.—பின்பு மற்றக்கண்ணியரும்வந்து, ஆண்டவனே, ஆண்டவனே, உட எங்களுக்காகத் திறக்கவேண்டுமென்றார்கள்.—அதற்குத்தரமாய், அவன், உங்களை அறியென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்றான்.—மனுபுத்திரன் வரும் நாளையானாலும், நாழிகையையானாலும் நீங்கள் அறியாதபடியால், நீங்கள் விழித்துக்கொண்டிருக்கக்கடவீர்கள்.

யச அவன், தூரதேசத்திற்குப் பிரயாணமாய்ப்புறப்படுகையில், தன் பணிவிடைக்காரரை அழைத்து, தன்பொருளை அவர்களுக்கு ஒப்பித்தமயினுஷ்டிப்போலிருக்கிறான்.—அவன் அவரவர்களாமர்த்தியத்துக்கேற்க, ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், ஒருவனுக்கு இரண்டும், மற்றொருவனுக்கு ஒன்றுங்கொடுத்து, பின்பு புறத்தேசத்திற்குப் போனான்.—ஐந்து தாலத்தைப்பெற்றவன்போய், அவைகளால்வியாபாரம்பண்ணி, வேறெந்துதாயெவந்தைச் சம்பாதித்தான்.—அப்படியே இரண்டைப்பெற்றவனும், வேறிரண்டைச் சம்பாதித்தான்.—ஒன்றைப்பெற்றவனோ, போய், நிலத்தைத்தோண்டி, தன் எசமானனுடைய திரவியத்தைப் புதைத்துவைத்தான்.—வெருகாலஞ்சென்றபின்பு அந்தப்பணிவிடைக்காரருடைய எசமானன் திரும்பிவந்து, அவர்களோடே கணக்குப் பார்த்தான்.—அப்பொழுது ஐந்துதாலத்தைப்பெற்றவன் சேர்ந்து, வேறும் ஐந்துதாலத்தைக்கொண்டவந்து, ஆண்டவனே, ஐந்துதாலத்தை என்னிடத்தில் ஒப்பித்தீர்: அவைகளால் வேறும் ஐந்துதாலத்தைச் சம்பாதித்தேன், பாருமென்று உக சொல்ல, —எசமானன் அவனைநோக்கி, நல்லது,

உண்மையும் உத்தமமுமுள்ள பணிவிடைக்காரனே, நீ அற்பத்தில் உண்மையாயிருந்தாய், மிகுதியின்மேல் உன்னை அதிகாரியாய் ஏற்படுத்துவேன்: நீ உன் எசமானனுடைய சந்தோஷத்தில் பங்கடையவாவென்றான்.—இரண்டு தாலந்தைப்பெற்றவனுஞ்சேர்ந்து, ஆண்டவனே, நீ இரண்டுதாலத்தை என்னிடத்தில் ஒப்பித்தீர்: அவைகளால் வேறும் இரண்டு தாலத்தைச் சம்பாதித்தேன், பாருமென்றுசொல்ல, —எசமானன் அவனைநோக்கி, நல்லது, உண்மையும் உத்தமமுமுள்ள பணிவிடைக்காரனே, நீ அற்பத்தில் உண்மையாயிருந்தாய், மிகுதியின்மேல் உன்னை அதிகாரியாக ஏற்படுத்துவேன்: உன் எசமானனுடைய சந்தோஷத்தில் பங்கடையவாவென்றான்.—பின்பு ஒரு தாலத்தைப்பெற்றவன்வந்து, உச ஆண்டவனே, நீர் விதையாத இடத்தில் அறுக்கிறவரும், தெளியாத இடத்தில் சேர்க்கிறவருமாகிய கடினமான மனுஷனுயிருக்கிறீரென்று நான் அறிந்தேன்:—ஆதலால் என் பயந்து உம உடுது தாலத்தை நிலத்திலே புதைத்து வைத்தேன்: உம்முடையதை உமக்கு ஒப்பிக்கிறெனென்று சொல்ல, —அவன் எசமானன் அவனுக்குத்தர உகமாய், தீமையுஞ்சோம்பலுமுள்ள பணிவிடைக்காரனே, நான் விதையாத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளியாத இடத்தில் சேர்க்கிறவனென்றும் நீ அறிந்தாயே:—அப்படியானால் நீ உன் திரவியத்தை வியாபாரிகளிடத்தில் கொடுத்துவைக்கவேண்டும், அப்பொழுது நான் வந்து என்னுடையதைவட்டியோடே வாங்கிக்கொள்வேனென்று சொல்லி, —இவனிடத்திலிருக்கிற உசுதாலத்தை நீங்கள் எடுத்து, பத்துத்தாலத்தைப்பெற்றவனுக்குக் கொடுங்கள்.—உள்ளவனைவ உகனோ, அவனுக்குக்கொடுக்கப்படும், சம்பூரணமும் அவனுக்குண்டாகும்: உள்ளவனல்லாதவனிடத்திலுள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.—பலனற்ற பணிவிடைக்காரனாகிய இவனை அழுகையும் பற்கடிப்புமுடையதாகிய மிகவுந் தூரமான இருளிலே தள்ளிவிடுங்கென்றான்.

மனுபுத்திரன் தன்னுடைய சகலபரிசுத்த தூதருடே தனது மகிமையில்வருவான், அவன் தனது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான்.—அப்பொழுது சகலசாதியாரும் அவன் சகமுக்கத்தில் கூட்டப்படுவார்கள்: மேய்ப்பன் ஒருவன் செம்மறி ஆட்டை வெள்ளாட்டினின்று பிரிப்பதுபோல், அவர்களை வெவ்வேறுகப்பிரித்து, —செம்மறி ஆடுகளைத் தனது வலதுபாரிசத்திலும், வெள்ளாடுகளைத் தனது இடதுபாரிசத்திலும் நிறுத்துவான்.—பின்பு இராசா, தமது வலதுபாரிசத்திலுள்ளவர்களை நோக்கி, வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே,

(டு) க.தெச.டு.சு. (சு) க.தெச.ச.யசு. (எ) லூக்.யெ.கடு. (ய) லூக்.யெ.உடு. (உ) அபகூ.க.யெ. யோவா.க.கூ. (யூ) க.கொரி.யசு.க. க.தெச.டு.சு. க.பேதுரு.டு.அ. வெளி.யெ.யசு. (யெ) ரோ.யெ.உ. க.கொரி.யெ.எ. எபே.ச.யசு. (உக) உதீமோ.உ.யெ. எபி.யெ.உ. க.பேதுரு.க.அ. (கூ) சக.யசு.டு. அப.க.யசு. க.தெச.ச.யசு. உ.தெச.க.சு. யூதா.யெ. வெளி.க.எ. (கூ) ரோ.யசு.யெ. உ.கொரி.டு.யெ. வெளி.உ.யெ.யெ. வெளி.உ.யெ.கூ. (கூ) ரோ.அ.யசு. க.பேதுரு.க.சு.க. வெளி.உ.க.எ. க.கொரி.உ.க. எபி.யசு.யசு.

உலக சிருஷ்டிதொடங்கி உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட இராச்சியத்தைச் சுதந்திரித்துக்கொள்ளுங்கள்.—நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போசணத்தைத் தந்தீர்கள்: நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குப் பானத்தைக் கொடுத்தீர்கள்: நான் பரதேசியாயிருந்தேன், நீங்கள் என்னை உங்களிடத்தில்தேர்த்துக்கொண்டீர்கள்.—நான் நிருவாணியாயிருந்தேன், எனக்கு வல்திரங்கொடுத்தீர்கள்: நான் வியாதியாயிருந்தேன், என்னைவிசாரித்தீர்கள்: நான் காவலிலிருந்தேன், என்னிடத்திற்கு வந்தீர்களென்று சொல்ல, நீதிமாண்கள் அவருக்குத்தரமாய், கர்த்தாவர, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக்கண்டு போசணங்கொடுத்தோம், தாகமுள்ளவராகக்கண்டு பானத்தைக்கொடுத்தோம்.—நாங்கள் எப்பொழுது உம்மைப்பரதேசியென்றுகண்டு தேர்த்துக்கொண்டு, நிருவாணியென்றுகண்டு வல்திரங்கொடுத்தோம்.—நாங்கள் எப்பொழுது உம்மை வியாதியுள்ளவரென்றும், காவலிலிருக்கிறவரென்றுங் கண்டு, உம்மிடத்தில்தேர்த்தோமென்பார்கள்.—அதற்குத்தரமாய் இராசா, மிகவுஞ்சிறியரான என் சகோதரராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்பான்.—பின்பு அவர்தமது இடதுபாசிசத்திலுள்ளவர்களைநோக்கி, சபிக்கப்பட்டவர்களே, நீங்கள் என்னைவிட்டுப் பிசாசானவனுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தப்பட்ட நித்திய அக்கினியினிடத்தில்போங்கள்.—நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போசணங்கொடுக்கவில்லை: நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குப்பானங்கொடுக்கவில்லை.—நான் பரதேசியாயிருந்தேன், நீங்கள் என்னை உங்களிடத்தில்தேர்த்துக்கொள்ளவில்லை: நான் நிருவாணியாயிருந்தேன், நீங்கள் எனக்கு வல்திரங்கொடுக்கவில்லை: நான் வியாதியுள்ளவனும், காவலில்வைக்கப்பட்டவனுமாயிருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவில்லையென்பான்.—அப்பொழுது அவர்கள் அவருக்குத்தரமாய், கர்த்தாவே, உம்மைப் பசியுள்ளவரென்றாவது, தாகமுள்ளவரென்றாவது, பரதேசியென்றாவது, நிருவாணியென்றாவது, வியாதியுள்ளவரென்றாவது, காவலிலிருப்பவரென்றாவது நாங்கள் எப்பொழுதுகண்டு, உமக்குதவிசெய்யுமியில்லையென்பார்கள்.—அதற்குத்தரமாய் அவன், மிகவுஞ்சிறியரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்களென்று மெய்யாய் உங்களுக்குச்சொல்லுகிறேனென்பார்.—இவர்கள் நித்திய தண்டனையையும், நீதிமாண்களோ, நித்திய சீவனையும் அனுபவிக்கப்போவார்களென்றார்.

உசு. அதிகாரம்.

௧. அபிபதிகள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்த்துராலோசனைசெய்தல்: ௧. ஒருஸ்திரி கிறிஸ்துவுக்கு அபிவேசகஞ்செய்தல்: ௨. யசு. யூதாதுரோகஞ்செய்தல்: ௩. எ. பஷ்காவைக்குறித்துச் சம்பாவித்தல்: ௪. கர்த்தர் இராப்போசணத்தைநிரூபித்தல்: ௫. தோட்டத்தில்துக்கமடைதல்: ௬. அவர் ஒப்பிக்கப்படல்: ௭. மகா ஆசாரியனிடத்தில் கொண்டிபோகப்படல்: ௮. அவர் நியாயம் விசாரிக்கப்படல்: ௯. பேதுரு அவரை மறுத்தல். யேசு இந்த வாக்குகளையெல்லாஞ் சொல்லி முடித்த பின்பு, தம்முடைய சீஷரைநோக்கி, இரண்டுநாள்களுக்குப்பின்பு பஷ்கா வருமென்ற நிந்திரக்கிறீர்கள், அப்பொழுது மனுபுத்திர சிலுவையில் அறையப்படும்படி ஒப்பிக்கப்படுவானென்றார்.—அக்காலத்திலே பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், சனங்களின் முதியோரும் காய்பா என்னும் மகா ஆசாரியனுடைய அரமணியில் கூடிவந்து, தந்திரமாய் யேசுவைப் பிடித்துக்கொலைசெய்ய ஆலோசனைபண்ணின பொழுது, உற்சவத்தில் ஆகாது, சனங்களுக்குள்ளே கலகமுண்டாகுமென்றார்கள். யேசு பேதனிய ஊரில் குவ்டரோகியாயிருந்த சீமோனுடைய வீட்டிலிருக்கையில், ஒருஸ்திரி வெண்கற்பரணியில் விலைஉயர்ந்த சுகந்ததைலத்தைக்கொண்டுவந்து, அவர்பந்தியிருந்த சமயத்தில் அவருடைய சிரசின்மேல் ஊற்றினாள்.—அவருடைய சீஷர் அதைக்கண்டிவிசனப்பட்டி, இவ்வளவு வீண்செலவேது.—இந்தத்தைலத்தை உயர்ந்த கிரயத்துக்குவிற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமெயென்றார்கள்.—யேசு அதை அறிந்து, அவர்களைநோக்கி, நீங்கள் இந்த ஸ்திரியைவருத்தப்படுத்துகிறதென்ன; இவள் எனக்கு நற்கிரியையைச்செய்தாள்.—தரித்திரர் எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார்கள்; நாளை எப்பொழுதும் உங்களோடிருப்பதில்லை.—இவன் உற்சவத்தைலத்தை என்சரித்தின்மேல் ஊற்றினது, என்னை அடக்கம்பண்ணுவதற்காயத்தமாகச் செய்தான்.—உலகமெங்கும் எவ்விடத்தில் இந்த தச்சுவிசேஷம் பிரசித்தமாக்கப்படுமோ, அவ்விடத்தில் இவளை நினைப்பதற்கு இந்த ஸ்திரி செய்ததன் தெரிவிக்கப்படுமென்று மெய்யாய் உங்களுக்குச்சொல்லுகிறேனென்றார். பின்பு பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் யசுகாரியோதது என்பவன் பிரதான ஆசாரியரிடத்தில்போய், நான் அவரை உங்களுக்குக்காட்டி டிக்கொடுத்தால், நீங்கள் எனக்கென்ன தருவீர்களென்றுகேட்க, அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசை நிறுத்துக்கொடுத்தார்கள்.—அதுமுதல் அவன் அவரைக்காட்டிக்கொடுக்கச் சமயந்தேடினான்.

(௩௫) ஏசா.௫.௪. எசேக்.௩.௪. யாக்.௩.௨. எபி.௩.௨. ௩. யோவா.௫. (௩௬) யாக்.௨.௩.௩. ௨. நீமோ.௧. ௩. (௩௭) நீதி.௩.௩.௩. எபி.௩.௩. (௩௮) சங்.௩.௪. ௨. பேதுரு.௨.௪. யூதா.௪. (௩௯) நீதி.௩.௩.௩. சக.௨.௪. அப்.௩.௫. (௪௦) தாளி.௩.௨. யோவா.௫.௨. ரோ.௨.௪.—(௨௧. அபி. ௩.) சங்.௨.௨. யோவா.௩.௪. அப்.௪.௨. (௪) யோவா.௩.௪. ௨. (௩) உபா.௩.௩. (௪) சக.௩.௩.௨.

யெ புளிப்பில்லாத அப்பம் புகிக்குற நாட்களுக்குமுதல்நாளில், சீஷர் யேசுவினிடத்தில்வந்து, பஷ்காவை நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணுவோம், உம்முடைய சித்தமென்னவென்று அறுகேட்க, —அவர், நீங்கள் நகரத்தில் இன்னொரு இடத்திலேபோய், அவனைநோக்கி, காலஞ்சமீபித்திருக்கின்றது; உன்வீட்டில் என் சீஷரோடே பஷ்காவை ஆசரிப்பேனென்று போதகர்சொல்லுகிறுரென்பதைச் சொல்லுங்களென்றார்.—யேசு இடக்கட்டளைப்படி சீஷர்போய், பஷ்கா உயவை ஆயத்தப்படுத்தினார்கள்.—சாயங்காலத்தில் உசு அவர் பண்ணிருவரோடே பந்தியிருந்தார்.—அவர்கள் போசனம்பண்ணுகையில், அவர், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பானென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறே உசு எனென்றார்.—அப்பொழுது அவர்கள் மிகவுந்துக்கித்து அவரைநோக்கி, கர்த்தாவே, நானே அவனென்று ஒவ்வொருவராகச் சொல்லத்தொடங்குகிறார்கள்.—அதற்குத்தரமாய் அவர், என்னே டே போசனபாத்திரத்தில் கையேயக்கிறவனே உசு என்னைக்காட்டிக்கொடுப்பான்.—மனுபுத்திரன் தன்னைக்குறித்து எழுதியிருக்கிற விதமாய்ப்போகிறான்: எந்தமனுஷன் அவனைக்காட்டிக்கொடுக்கிறானே, ஐயோ, அவனுக்கு ஆபத்துவரும்; அந்தமனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு உசு நலமென்றார்.—அப்பொழுது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாவும் அவரைநோக்கி, இரபீ, நானே அவனென்று கேட்க, அவர் அவனுடனே நீ பன்னினாயென்றார்.

உசு பின்பு அவர்கள் போசனம்பண்ணுகையில், யேசு அப்பத்தைஎடுத்து, துதிசெய்து, அதைப்பிட்டு, சீஷருக்குக்கொடுத்து, நீங்கள் எடுத்துப் உபசியுங்கள்; இதுவே என்சரீரமென்றார்.—பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரஞ்சொல்லி, அதை அவர்களுக்குக்கொடுத்து, நீங்கள் உசுகொல்லாரும் இதிற்பானம்பண்ணுங்கள்.—இதுவே புதிய உடன்படிக்கைக்கேற்க, பாவமன்னிப்புக்கென்று அநேகருக்காகச் சிந்தப்படுகிற உசு என்னுடைய இரத்தம்.—நானுங்களோடே என் பிதாவின் இராச்சியத்தில் நவமாய்ப்பானம்பண்ணும் நாள்வரைக்கும், இந்தத்திராட்சரசத்தை நான் இனிப்பானம்பண்ணெனென்று உங்களுக்குக் குச்சொல்லுகிறேனென்றார்.—அவர்கள் ஒருபாட்டைப்பாடி, ஒலீவமலைக்குப் புறப்பட்டுப்போகிறார்கள்.—அப்பொழுது யேசு அவர்களைநோக்கி, “நான் மேய்ப்பனை அடிப்பேன், அதினால் மந்தையின் ஆடுகள் சிதறிப்போம்,” என்றெழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் கூஉ என்னியித்தம் இடறுண் பீர்கள்.—நான் உயிர்தெழுந்தபின்பு, உங்களுக்குமுன்னே கவிலேயாகூவுக்குப் போவனென்றார்.—அதற்குத்தரமாய்ப்பேதுரு, எல்லாரும் உம்மைக்குறித்து இடறுண்

டாலும், நான் ஒருபொழுதும் இடறுண்ணென்றேன்.—யேசு அவனைநோக்கி, இந்தராத் கூசு திரியிலே சேவல் கூவுமுன்னே, நீ என்னைமூன்றுதரம் மறுதலிப்பாயென்று மெய்யாய் உனக்குச் சொல்லுகிறேனென்றார்.—அதற்குப் பேதுரு, நான் உம்மோடே மரணமடைந்தாலும், உம்மை மறுதலிக்கமாட்டேனென்றேன். சீஷரெல்லாரும் அப்படியே சொன்னார்கள்.

பின்பு யேசு அவர்களுடனே கெத்சேம்னீ கூசு யென்னும் ஸ்தானத்தைச்சேர்ந்து, சீஷரைநோக்கி, நான் அங்கேபோய் வேண்டிதல் பண்ணுமளவும் நீங்கள் இவ்விடத்தில் உட்காந்திருங்களைன்றுசொல்லி, —பேதுருவையும் செபேதேயுவின்புத் கூசு திரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், மிகவும் வியாகுலப்படவுந்தொடங்கி, —பின்பு அவர்களைநோக்கி, மரணம்வருகூவிக்கிறவேதனை என் ஆத்துமாப்படுகின்றது: நீங்கள் இங்கேதிரித்து, என்னே டே விழித்திருங்களைன்றுசொல்லி, —சற்று அப்புறம்போய் முகங்கூகுப்புவிழுந்து, ஆ, என் பிதாவே, கூமொகில், இந்தப்பாத்திரம் என்னைவிட்டுநீங்கும்படி செய்யும், எப்படியும் என்சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவதென்று வேண்டிதல்பண்ணினார்.—பின்பு அவர் சீஷரிடத்தில்வந்து, அவர்கள் நித்திரைபண்ணக்கண்டி, பேதுருவைநோக்கி, நீங்கள் ஒருமனிநேரமளவும் என்னே டே விழித்திருக்கக்கூடாதா.—நீங்கள் சோதனையில் அகப்படாதபடிக்குவிழித்திருந்து வேண்டிதல்மாய்க்கங்கள்: ஆவி உற்சாகமாயிருக்கின்றது, மாரிசமோ பலவீனமுள்ளதென்று சொல்லி, —இரண்டாந்தரம்போய், ஆ, சஉ என்பிதாவே, இந்தப்பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலன்றி இது என்னைவிட்டு நீங்கக்கூடாதிருந்தால், உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவதென்று வேண்டிதல்பண்ணினார்.—அசகுவர்கள் கண்கள் உறக்கங்கொண்டபடியால், அவர் திரும்பிவந்தபொழுது அவர்கள் பின்னும் நித்திரைபண்ணக்கண்டார்:—அவர்திரும்பவும் சசு அவர்களைவிட்டுப்போய், மூன்றுத்தரமும் முந்தின வாக்குகளையே சொல்லி வேண்டிதல்பண்ணினார்.—பின்பு அவர் தம்முடைய சீஷரிடத்திலேவந்து, நீங்கள் இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்: கேளுங்கள், மனுபுத்திரன் பாவிகளுடையகைகளில் காட்டிக்கொடுக்கப்படுஞ்சமயஞ் சமீபித்தது.—எழுந்திருங்கள், நாம் சசு போவோம்: என்னைக்காட்டிக்கொடுப்பவன் சமீபித்துவருகிறுனென்றார்.

அவர் பேசுகையில், பண்ணிருவரில் ஒருவரு சசுகிய யூதாவந்தான், அவனே டே பிரதான ஆசாரியராலும், சனங்களின் முதியோராலும் அனுப்பப்பட்ட திரளான சனங்களுக்குக் கடக்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.—அவ சசு

(யெ) யாத். யெ. சு. யெ. (உசு) சங். சசு. கூ. (உசு) ஏசா. இசு. தானி. கூ. உசு. அப். யெ. உ. கூ. க. கொரி. யெ. கூ. (உசு) க. கொரி. யெ. உ. கூ. உசு. உசு. க. கொரி. யெ. யெ. (உசு) யாத். உசு. யெ. லேவி. யெ. யெ. ஏரே. கூ. கூ. ரோ. இ. யெ. எ. பி. கூ. உசு. (உசு) அப். யெ. சசு. (கூ) சசு. யெ. எ. (கூ) எ. பி. இ. எ. யோவா. யெ. உசு. பி. யெ. உசு. (சசு) எ. பி. கூ. யெ. (சசு) அப். க. யெ.

ரைக் காட்டிக்கொடுக்கிறவன் அவர்களைநோக்கி, எவனை நான்முத்தஞ்செய்வேனோ, அவனே அவன்: அவனைப்பிடித்துக் கொள்ளுங்களு என்று சுக அடையாளஞ்சொல்லியிருந்தான்.—உடனே அவன் யேசு வினி டத்தில்தவந்து, இரபீ, நீர்வாழ்ந்ரு கவென்று அவரைமுத்தஞ்செய்தான்.—யேசு அவனைநோக்கி, சிறகெதா, நீ வந்தகாரணமென்னவென்றார். அப்பொழுது மற்றவர்கள்சேர்ந்து, யேசு விண்மேல் கைகளைவைத்து அவரைப்பிடுக டித்தார்கள்.—அதினால் யேசு விண் கூட்டத்தாரில் ஒருவன் தன்கையை நீட்டித்தன்கட்கத்தை உருவி, மகா ஆசாரியனுடைய பணிவிடைக்காடுஉரனைக் காத்தவெட்டினான்.—அப்பொழுது யேசு அவனைநோக்கி, கேள், நீ உன்கட்கத்தைத்திரும்ப அநின்னுடத்தில்போடு: கட்கத்தை எடுக்கிறவர்களையாவருங் கட்கத்தினாலே நாசமடைவார்கள்.—பண்ணிரண்டுலேகியோனுக்கு மேற்பட்ட தேவதூதர்களைஎனக்கனுப்பும்படி என்பிதாவை இப்பொழுது நான் வேண்டிக்கொள்ளக்கூடாடுசு தென்று நீ நினைக்கிறாயா.—அப்படியானால், இவ்விதமாய் நடக்குமென்று சொல்லிய வேதவாக்கின்கியங்கள் எப்படி நிறைவேறுமென்றார்.—அந்நேரத்திலே யேசு, அந்தத்திரளானசனங்களைநோக்கி, நீங்கள் ஒரு திருடனைப்பிடிக்கப் புறப்படுவதுபோலக் கட்கங்களோடு தடிக்கனோடும் என்னைப்பிடிக்கவந்தீர்களா; நாடோறும் நான் தேவாலயத்தில் உங்களுக்குள் இருந்துஉபதேசம் பண்ணிவந்தேன், அப்பொழுது நீங்கள்என்னைப்பிடிக்கவில்லையே.—தீர்க்கதரிசிகளின்வாக்கியங்கள் நிறைவேறும்படியாக இவைகளெல்லாம் நடக்கின்றனவென்றார். அப்பொழுதுசிலு ரெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். ௩௭ யேசு வைப்பிடித்தவர்கள் அவரை மகாஆசாரியனாகிய காய்பாவினி டத்தில் கொண்டுபோனார்கள், அங்கே வேதபாரகரும் முதியோரும் ௩௮ கூடிவந்திருந்தார்கள்.—பேதுருவோ, மகா ஆசாரியனுடைய அரமணைவரைக்குள் தூரத்தில் அவரைப்பின்சென்று, அதில்பிரவேசித்து, முடிவை ௩௯ க்காணும்படி சேவகருடனுட்காந்தான்.—அப்பொழுது பிரதான ஆசாரியரும், முதியோரும், மற்றச் சங்கத்தாரைவரும் யேசு வைக்கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய்ப்பொய்ச்சுயி சாட்சிதேடியும் அகப்படவில்லை.—அநேகர்வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் ஒவ்வவில்லை.—சுக பின்பு இரண்டுபேர்வந்து, இவன் தேவாலயத்தை இடித்து மூன்றுநாள்களுக்குள்ளே கட்டவல்லவனாயிருக்கிறெனன்றெனன்று பொய்ச்சாட்சி ௪௦ கொண்டுள்ளார்.—அப்பொழுதுமகாஆசாரியன் எழுந்து, அவரைநோக்கி, இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிற சாட்சியென்ன; இதற்

குத்தரமாக ஏதாயினுஞ்சொல்வதில்லையாவென்றான்.—யேசு பேசாமலிருந்தார். அப்பொழுது சுக மகாஆசாரியன் அவரைநோக்கி, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து நீதானா; அதை எங்களுக்குச் சொல்லென்று சேவனுள்ள தேவனைக் கொண்டு ஆணையிட்டு, உன்னைக் கேட்கிறெனன்றான்.—யேசு அவனைநோக்கி, நீ சொன்னாயே: அன்றியும் இனிமேல் நீங்கள் மனுபுத்திரனைச் சருவ வல்லமையுள்ளவருடைய வலதுபாசிசத்திலே வீற்றிருக்கவும், வானத்தின்மேல்கங்களிலே வரவுங்காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறெனன்றார்.—மகா ஆசாரியன் அதைக்கேட்டவுடனே தன் வஸ்திரங்களைக்கிழித்து, இவன் தேவதூஷணஞ்சொன்னான்; இனிச்சாட்சிகள் நமக்குண்ணடுவெனென்ன, இப்பொழுதே இவன் தூஷணத்தைக் கேட்டீர்களே.—உங்களுக்கு எப்படித் தோன்றுகின்ற சுகதென்றான்; அதற்குத்தரமாய் அவர்கள், இவன் மரணத்திற்குப் பாத்திரனென்றார்கள்.—அப்பொழுது சிலர் அவருடைய முகத்திலே துப்பினார்கள், சிலர் அவரைக்குட்டினார்கள்; சிலர் அவருடைய கன்னத்தில் அறைந்து, கிறிஸ்துவே, சுக உம்மை அடித்தவன் யாவன், அதைநூனதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லுமென்றார்கள்.

பேதுரு அரமணையின் பிரகாரத்தில் இருந் சுகதான்: அப்பொழுது பணிவிடைக்காரி ஒருத்தி அவனிடத்திலே, நீயும் கவிலேயனாகிய யேசுவோடே யிருந்தாயென்றான்.—அதற்கு அவன், எய்நீ பேசுகிறது எனக்குத்தெரியாதென்று எல்லாருக்குமுன்பாக மறுதலித்தான்.—அவன் மண்டபத்திற்குப் போகையில் வேறொருத்தி அவனைக்கண்டு, இவனும் நசரியனாகிய யேசுவுடனே இருந்தானென்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னான்.—பின்னும் அவன், நான் அந்எத மனுஷனை அறியேனென்றுசொல்லி, ஆணையிட்டு மறுதலித்தான்.—சற்றுநேரத்துக்குப் பின் ௪௧ யு அங்கேநின்றவர்கள் பேதுருவினி டத்தில் வந்து, மெய்யாக நீயும் அவர்களில் ஒருவன்; உன் உச்சரிப்பு உன்னை வெளிப்படுத்துகின்றதென்றார்கள்.—அதினால் பேதுரு, நான் அந்த மனுஷனை அறியேனென்று சபதஞ்செய்யவும், ஆணையிடுவந் தொடங்கினான். உடனே சேவல்கூவிறு.—சேவல்கூவுமுன் நீ என்னைமூன்றுதரம்மறு ௪௨ தலிப்பாயென்று யேசு தனக்குச்சொல்லியவாக்கைப் பேதுரு நினைந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.

உள. அதிகாரம்.
க. கிறிஸ்துப் பிலாத்துவின் கையில் ஒப்பிக்கப்படல்: ௩. பூதா மனஸ்தாபப்பட்டுச்சாதல்: ௩௧. கிறிஸ்துப் பிலாத்துவினி டத்தில் சாட்சியிட்டு

(சுக) உ.சாமு.உய.க. (௩௩) சங்.சுக.க. (௩௨) ஆதி.க.சு. வெளி.யக.யி. (௩௬) உ.இரா.சு.யெ. தானி.எ.யி. (௩௪) ஏசா.௩௩.எ. (௩௬) புல.ச.உய. (சுய) சங்.௩௩.யக. அப்.சு.யக. (சுக) உபா.யக.யி. யோவா.உ.யக. (சுக) ஏசா. ௩௩.எ. லேவி.௩.க. ச.சாமு.யச.உச.உச. (சுக) தானி.எ.யக. யோவா.க.௩௬. ரோ.யச.யி. க.தெச.ச.யக. வெளி. க.எ. சங்.யக. அப்.எ.௩௩. (சுக) உ.இரா.யி.௩.எ. (சுக) லேவி.உச.யக. (சுக) ஏசா.௩௩.க. (சுக) யோவா. யி.யச.யி.௩.௩.—(உள. அதி.)

மவுனமாதல்: ஐடு. சனங்களுடைய முறைமைகளில் ஒன்றைக்காட்டல்: ஐக. பிலாத்துத் தன் மனதை வெளிப்படுத்தல்: உள. கிறிஸ்துவைக் கொலைசெய்யக்கொண்டுபோதல்: கூஉ. கிறிஸ்துவைச் சிலுவையில்லறைதல்: கூக. கிறிஸ்துவைநிந்தித்தல்: சடு. கிறிஸ்துச் சிலுவையில் உரத்தசத்தமிடல்: ஐய. அவருடைய மரணத்தறுவாயில் அற்புதங்களுண்டாதல்: ஐடு. ஸ்திரீகள் சமீபித்துவருதல்: ஐஎ. கிறிஸ்துவை அடக்கம் பண்ணல்: கூஉ. காவலாளரைநியமித்தல்.

விடியற்காலமானபொழுது, பிரதான ஆசாரியரும், சனங்களின் முதியோருமாகிய யாவரும் யேசுவைக் கொலைசெய்யும்படி ஆலோசனை உபண்ணி, அவரைக்கட்டிக்கொண்டுபோய், பொந்தியு பிலாத்தென்னும் அதிபதியினிடத்தில் அவரை ஒப்பித்தார்கள்.

க அவரைக்காட்டிக்கொடுத்த யூதா, அவர் மரணமடையத்தீர்க்கப்பட்டதைக்கண்டபொழுது மனஸ்தாபமடைந்து, அந்த முப்பதுவெள்ளிக்காசையும் பிரதான ஆசாரியரிடத்திலும் முதியோரிடத்திலுந் திரும்பக்கொடுத்து, "நான் குற்றமில்லாதவரைக் காட்டிக்கொடுத்ததினாலே பாவுஞ்செய்தேனென்றான். அதற்கு அவர்கள், எங்களுக்கென்ன; நீயே அதைப் பார்த்துக்கொள்ளென்றார்கள்.—பின்பு அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்தில் எறிந்து, புறப்பட்டபொழுதாய், நான்றுகொண்டான்.—பிரதான ஆசாரியர் அந்தப்பணத்தைஎடுத்து, இது இரத்தக்கிரயம், ஆதலால் இதைக்காணிக்கைப்பெட்டியில்சேர்ப்பது தகாதென்றுசொல்லி—அவர்கள் ஆலோசனை பண்ணினபின்பு, பரதேசிகளை அடக்கம்பண்ணும்படி அதற்குக்குயவனிலத்தைக்கொண்டார்கள்.—இதினியித்தம் இந்நாள்வரைக்கும் அந்தநிலம், இரத்தநிலமென்னப்பட்டிருக்கின்றது.—

க இவ்விதமாய், "இலரவேல் சனங்களால்மதிக்கப்பட்டவருடைய கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்களெடுத்து, —கர்த்தர் எனக்குக்கட்டினயிட்டபடி அதைக் குயவனிலத்துக்காகக்கொடுத்தார்கள்," என்று எரேமியாதீர்க்கத நிக்சொல்லியவாக்கு நிறைவேற்றிற்று.—யேசு அதிபதிக்குமுன்பாகநின்றபொழுது, அவன் அவரைநோக்கி, நீ யூதருடைய இராசாவாவென்று கேட்க, யேசு அவனுடனே, நீ சொல்லுகிறாயே ஐஉ யென்றார்.—பிரதான ஆசாரியரும் முதியோரும் அவர்மேற்குற்றஞ்சாற்றினபொழுது, அவர் உத்தரமாய் ஒன்றுஞ்சொல்லவில்லை.—பின்பு பிலாத்து அவரைநோக்கி, இவர்கள் உனக்கு விரோதமாய் இத்தனைகுற்றங்களைச் சாற்றுகிறார்களென்பதை நீ கேட்கவில்லையாவென்றான்.—அவர் அவனுக்குத்தரமாய் ஒருவாக்குஞ்சொல்லவில்லை; அதினால் அதிபதியானவன் மிகவும் ஆச்சரியப்பட்டான்.—அந்த உற்சவசமயத்தில், காவலிலிருந்தவர்களுக்குள் எவனைச்சனங்கள் கேட்பார்

களோ, அவனை அதிபதி விதேலையாக்குவதுவழக்கம்.—அக்காலத்திலே பேர்பெற்ற பரப்பாசென் ஐக பவன் காவலிலிருந்தான்.—ஆகையால் சனங்கள் ஐக கூடியிருக்கையில் பிலாத்து அவர்களைநோக்கி, பரப்பாசையோ, கிறிஸ்துவென்னும் யேசுவையோ, எவனை உங்களுக்கு விதேலையாக்கவேண்டும்; உங்கள் விருப்பமென்னவென்று கேட்டான்.—அவர்கள் பொருமையினால் அவரை ஒப்பித்தார்களென்று அவன் அறிந்தான்.

அன்றியும் அவன் கியாயாசனத்திலிருக்கையில், அவனுடையமனைவி அவனிடத்தில் ஆனனுப்பி, நீர் அந்த நீதிமனை ஒன்றுஞ்செய்யாதிரும்: நான் இன்றைக்குச்சொப்பத்தில் அவனைக்குறித்து மிகுதியுந் துயரப்பட்டேனென்று சொல்லுவீர்தான்.—பிரதான ஆசாரியரும் முதியோரும் பரப்பாசைக்கேட்கும்படிக்கும், யேசுவைக் கொலைசெய்விக்கும்படிக்குஞ் சனங்களை எவ்னார்கள்.—பின்பு இவ்விருவரில் எவ உசனை நான் உங்களுக்கு விதேலைபண்ணவேண்டுமென்று அதிபதி சனங்களிடத்திலே கேட்டபொழுது, அவர்கள் பரப்பாசையென்றார்கள்.—அதற்குப்பிலாத்து, கிறிஸ்துவென்னப்பட்ட உயேசுவை நான் என்னைசெய்யவேண்டுமென்றுகேட்க, சிலுவையில் அறையவேண்டுமென்று எல்லாரும் அவனுடனே சொன்னார்கள்.—அதி உசபதி, ஏன், என்னகுற்றஞ்செய்தானென்றுகேட்க, அவர்கள் மேலும் மேலுஞ் சத்தமிட்டு, அவனைச்சிலுவையில் அறையவேண்டுமென்றார்கள்.

பிலாத்து எல்லாம்வீணென்றும், கலகம் அதிக உசரிக்கிறதென்றுங்கண்டு, சனங்களுக்குமுன்பாகச்சலத்தைஅள்ளித் தன் கைகளைக்கழுவி, நான் இந்தநீதிமானின் இரத்தத்தில் குற்றமில்லாதவன்: நீங்களே பாருங்கென்றான்.—அதற்குத்தரமாய்ச் உடுசமஸ்தசனங்களும், இவனுடைய இரத்தம்எங்கள் மேலும், எங்கள்பிள்ளைகள்மேலும் இருப்பதாகவென்றார்கள்.

அப்பொழுது அவன் பரப்பாசை அவர்களுக்கு விதேலையாக்கி, யேசுவை வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படி ஒப்பித்தான்.—அப்பொழுது அதிபதியின்போர்ச்சேவகர் யேசு உசுவை அதிபதியின்விட்டுக்குக்கொண்டுபோய், அவரிடத்தில் போர்ச்சேவகர் கூட்டத்தைஎல்லாங் கூட்டினார்கள்.—அவருடையவஸ்திரங்கஉசனைக்களைந்து, சிவந்த மேலங்கியை அவருக்குத்தரித்து,

முன்ன்களால் ஒருமுடியைப்பின்னி அவருகடைய சிரசின்மேலேகுட்டி, அவருடையவலக்கையில் ஒருகோலைக்கொடுத்து, பின்பு அவர்சமுகத்தில் முழங்கால்படியிட்டு, யூதரின் இராசாவே, வாழ்கவென்று அவரைப்பரிசாசம்பண்ணி, —அவர்மேலே துப்பி, அந்தக்கோலை எடுத்து ஐஉ அவருடையசிரசில் அடித்தார்கள்.—அவரைப்பக

(க)சங்.உஉ(உ)அப்.கூ.ஐக.(ஐ)உ.சாமு.ஐஎ.உக. அப்.க.ஐஅ. (அ) அப்.க.ஐக.(க)சக.ஐக.ஐஉ.ஐக.(ஐ)க.நீமோ.க.ஐச. (உய) அப்.கூ.ஐச. (உச) உபா.உக.க. (உடு) உபா.ஐக.ஐ. யோச.உ.ஐக. உ.சாமு.க.ஐச. க.இரா.உ.கஉ. அப்.ஐ.உஅ.(உச)ஏசா.ஐக.ஐ. (உக) சங்.கூ.ஐக. ஏசா.ஐக.க. (ஐய) ஏசா.ஐய.க. (கக) ஏசா.ஐக.எ.

று சனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முத்தின வஞ்சனையிலும் பித்தினவஞ்சனை பெரிதாகாதபடிக்கும், மூன்றுநாள்வரைக்கும் பிரேதவறையைக்காவல்பண்ணக் கட்டளையிடவேண்டுமென்றார்கள்.—பிலாத்து அவர்களுடனே, காவலாளர் உங்கரிடத்திலுண்டு: நீங்கள்போய், உங்களால் இயன்றளவும் பத்திரப்படுத்துங்களு என்றுன்.—அவர்கள்போய், கல்லுக்கு முத்திரையிட்டிட்டு, காவலாளரை ஏற்படுத்திப் பிரேதவறையைப் பத்திரப்படுத்தினார்கள்.

௨௮. அதிசாரம்.

௧. கிறிஸ்து உயிர்த்தெழுதல்: ௧௧. காவலாளருக்குப்பரிதானங்கொடுத்தல்: ௧௪. கிறிஸ்துத்தரிசனமாகி அவர்களுக்குக்கட்டளையிடல்.

ஐய்வுநான் முடிந்தபின்பு, வாரத்தின் முதலாநாள் வைகறையில், மக்தலீனிமரியாளும் மற்றமரியாளும் பிரேதவறையைப் பார்க்கவந்தார்கள்.—

௨ அப்பொழுது பூமி மிகவும் அதிரும்படி கர்த்தருடைய தூதன் ஒருவன் வானத்தினின்றும் இறங்கிவந்து, வாசலிலிருந்தகல்லைப் புரட்டித்தள்ளி, அதின்மேல் உட்கார்தான்.—அவனுடையமுகம் மின்னல்போலவும், அவனுடையவஸ்திரம் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தன.—காவலாளர் அவனைக்கண்டு, பயத்தினாலேகடுங்கி, மரித்தோரைப்போலானார்கள்.—

௩ தூதன் அந்தஸ்திரிகளைநோக்கி, நீங்கள் பயப்படவேண்டாம்: சிலுவையில் அறையப்பட்ட யேசுவைத் தேடுகிறீர்களென்று அறிந்திருக்கிறேன்.—அவர் இங்கே இல்லை: அவர்சொல்லிய பிரகாரம் எழுந்திருக்கிறார். கர்த்தர் வைக்கப்பட்ட இடத்தை நீங்கள்வந்துபாருங்கள்.—விரைந்துபோய், அவருடைய சீஷரைநோக்கி, அவர் மரித்தோரை நீங்கி எழுந்துவிட்டார்; அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப்போவார்; அங்கே அவரைக்காண்பீர்களென்று சொல்லுங்கள்:—பாருங்கள், நான் இந்தச்செய்தியை உங்களுக்குத் தெரிவித்தேனென்றான். உடனே அவர்கள் பயத்தோடும், மிருந்தசந்தோஷத்தோடும் பிரேதவறையைவிட்டு, அவருடைய சீஷருக்குச் செய்தியைத் தெரிவிக்கும்படி ஓடினார்கள்.

அவர்கள் அவருடைய சீஷருக்கு அறிவிக்கப்போகையில், யேசு அவர்களுக்கு எதிர்ப்பட்டு, நீங்கள்வாழ்கவென்றார். அவர்கள்சேர்ந்து அவருடைய பாதங்களைக்கட்டிக்கொண்டு, அவரைமஸ்கரித்தார்கள்.—அப்பொழுது யேசு அவர்களைநோக்கி, பயப்படாதிருங்கள்: கலிலேயாவுக்குப்போகும்படி என்சுகோதரருக்குச்சொல்லுங்கள், அங்கே அவர்கள் என்னைக்காண்பார்களென்றார்.

அவர்கள் போகையில், காவலாளரிற் சிலர் ௧௧ மகரத்தில்சென்று, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்குத் தெரிவித்தார்கள்.—அப்பொழுது ௧௨ அவர்கள் முதியோரோடேகூடிவந்து, ஆலோசனைபண்ணி, பின்பு அந்தப்போர்ச்சேவருக்கு மிகுந்த பணத்தைக்கொடுத்து,—நாங்கள் நித்தி மகரைபண்ணுகையில் அவனுடைய சீஷர் இராத்திரியில் வந்து அவனைக் களவாய்க்கொண்டுபோனாகளென்று சொல்லுங்கள்.—இது அதிபதி ௧௪யின்செவிக்கேறிலால், நாங்கள் அவரைச் சமாதானப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போமென்றார்கள்.—அவர்கள் அந்தப்பணத்தை வாங்கிக்கொண்டிட்டு, தங்களுக்குக்கிடைத்த கட்டளைப்படிசெய்தார்கள்: யூதருக்குள் இந்நாள்வரைக்கும் இந்தச்சங்கதிபிரசித்தமாயிருக்கின்றது.

பதினொருசீஷரும், கலிலேயாநாட்டில் யேசு மகதங்களுக்குக்குறித்தமலைக்குப்போனார்கள்.—அங்கே அவர்கள் அவரைக்கண்டு, மஸ்கரித்தார்கள். சிலரோ சந்தேகப்பட்டார்கள்.—அப்பொழுது ௧௮யேசு சேர்ந்து, அவர்களைநோக்கி, பரமண்டலத்திலும், பூமண்டலத்திலுமுள்ள சகலஅதிசாரமும் எனக்கு ஒப்பிக்கப்பட்டிருக்கின்றது.

ஆதலால் நீங்கள் புறப்பட்டுப்போய், சருவதே ௧௧ சத்தாரையுஞ் சீஷராக், பீதா, குமாரன், பரிசுத்த ஆவியின்நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்தானங்கொடுத்து,—நான் உங்களுக்குக்கட்டளையிட்ட உடயாவையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்: பாருங்கள், உலகம் ஒழியுமளவும், சதாகாலங்களிலும் நான் உங்கனோடிருக்கிறேனென்றார். ஆமென்.

(௧௧)தானி.௧.௮௭.—(௨௮. அதி. ௬.) தானி.௧.௧௧. (௧௨) ரோ.௮.௨௬. எபி.௨.௨௧. (௧௮) தானி.௭.௧௧.௧௨. லூக்.௧. ௬௨. யோவா.௧.௧௩. அப்.௨.௧௬. ரோ.௧.௧.௧. ௧.கொரி.௧.௧௩. எபே.௧.௧.௧. பிலி.௨.௧.௧. எபி.௧.௨. ௧.பேதுரு.௧.௨௨. வெளி.௧.௧.௧. (௧௩) ஏசா.௬.௨. அப்.௨.௧௮.௧௧. ரோ.௧.௧.௧. ௧.௧. (௨௮) அப்.௨.௧௨.

மாற்கு எழுதின சுவிசேஷம்.

க. அதிகாரம்.

க. யோவான்ஸ்நானுடைய சரித்திர விவரம்:
 க. கிறிஸ்து ஸ்நானம்பெறல்: டி. அவர்சோதிக்கப்பட்டல்: டி. அவர் சுவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்தல்: டி. பேதுரு அந்திரேயா முதலானவர்கள் அழைக்கப்பட்டல்: டி. பிசாசுபிடித்தவனைச்சொஸ்தமாக்கல்: டி. பேதுருவின் மாயியைச்சொஸ்தமாக்கல்: டி. அநேகசனங்களைச் சுகமாக்கல். தனியே பிரார்த்தனைசெய்தல்: டி. ஒருகுஷ்டரோகியைச்சுகியாக்கல்.

தேவனுடைய குமாரனாகிய யேசுசு கிறிஸ்து வினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்:—“பாருங்கள், நான் என் தூதனை உம்முடைய முகத்திற்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பென்று, உம்முடைய வழியை ஆயத்தப்படுத்துவான்:” என்பதும்,—“கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருடைய பாதைகளைச் செவ்வைபண்ணுகின்றவனத்தில் கூறுகிறவனுடைய வாக்குண்டாயிற்று,” என்பதன் தீர்க்கதரிசிகளினால் எழுதப்பட்டிருக்கின்றன.—யோவான் வனத்திலே ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனத்திரும்புதலின் ஞானஸ்நானத்தைப் பிரசித்தப்படுத்தினான்.—அப்பொழுது யூதேயாதேசத்தாரணவரும் யெரூஷலேமியரும் அவனிடத்திற்சேர்ந்து, தங்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து சொல்லி, எல்லாரும் யோர்தான்நதியில் அவனால் ஞானஸ்நானம்பெற்றார்கள்.—அந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையிலே வார்க்கச்சுக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளிகளும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரம்.—அவன், என்னிலும் அதிக வல்லமையுள்ளவர் ஒருவர் எனக்குப்பின்வருகிறார், நான் குனிந்து அவருடைய பாதாட்சைகளின்வாறை அவிழ்க்கிறதற்கும் பாத்திரனல்ல.—நான் சலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்: அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பாரென்று சொல்லிப் பிரசங்கம்பண்ணினான்.—அக்காலத்தில் யேசு கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்திலிருந்துவந்து, யோர்தான் நதியிலே யோவானாலே ஞானஸ்நானம்பெற்று, அவர் சலத்திலிருந்து ஏறிவந்தமாத்திரத்திலே வானம் பிரிந்ததையும், ஆவிபுறவைப்போலத்தம்மேல் இறங்குவதை யும் கண்டார்.—அப்பொழுது, நீர் எனது பி

ரியகுமாரன், உம்மிடத்தில் அன்பாயிருக்கிறேனென்னும் வாக்கு வானத்திலிருந்து பிறந்தது.—அப்பொழுது ஆவியானவர் அவரைவனத்திற்கு உடனடத்திக்கொண்டேபோனார்.—அந்தவனத்தில் அவர் நாற்பதுநாள்வரைக்குமிருந்து, காட்டுமிருகங்களுக்குள்ளே தங்கி, சாத்தானலே சோதிக்கப்பட்டார்; தேவதூதர்கள் அவருக்குப்பணிவிடைசெய்தார்கள்.—யோவான் காவலில்வைக்கப் பட்டபின்பு, யேசு கலிலேயா நாட்டிலிவந்து, தேவனுடைய இராச்சியத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தொடங்கி,—காலம் நிறைவே யென்றிற்று, தேவனுடைய இராச்சியஞ் சமீபித்தது: நீங்கள் மனத்திரும்பிச் சுவிசேஷத்தை விசுவாசியுங்கொள்ளுங்கள்.—பின்பு அவர் கலிலேயா டி. சமுத்திரதீரத்திலே செல்லுகிறபொழுது, மீன்பிடிக்கிறவர்களாகிய சீமோனையும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவையும் கடலில் வலைவீசுகிறதைக்கண்டு,—யேசு அவர்களை நோக்கி, யெ நீங்கள் எனக்குப்பின்சென்று வாருங்கள், உங்களை மனிதரைப் பிடிக்கிறவர்களாக்குவேனென்றார்.—உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.—அவர் அவ் டி. விடம்விட்டுச்சென்றுத்தாரம்போனபொழுது, செபேதேயுவின் புத்திரனாகிய யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் படவிலே தங்கள் வலைகளைத்தைத்துக்கொண்டிருக்கக்கண்டு, உடனே அவர்களை அழைத்தார்.—அப்பொழுது கூலியாட்களுடன் படவிலிருக்கிற தங்கள் பிதாவாகிய செபேதேயுவையும்விட்டு, அவருக்குப்பின்சென்றார்கள்.—பின்பு அவர் உட்கள் கப்பர்நாகடில் பிரவேசித்தார்கள்; அவர் ஓய்வநாளில் தாமதியாமல் ஆலயத்திற்குப்போய் உபதேசம்பண்ணினார்.—அவர் வேதபாரகரைப் உட்போலல்ல, அதிகாரமுடையவராய் அவர்களை உபதேசித்தபடியால், அவர்கள் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.—அவர்களுடைய ஆலயத்தில் அசுத்த ஆவியையுடைய ஒரு மனுஷனிருந்தான்.—அவன் நாசரேத் உசுதாரானாகிய யேசுவே, எங்களுக்கும் உமக்குமென்ன: எங்களை நாசப்படுத்தவந்தீரா; நீர் தேவனுக்குரிய பரிசுத்தர், அது எனக்குத்தெரியுமென்று சொல்லிச் சத்தமிட்டான்.—யேசு அடிக் வளைக்கடிந்து, நீ பேசாமல் இவனைவிட்டுப்பிறப்பட்டுப்போவென்று சொல்ல,—அந்த அசுத்த உசு ஆவி அவனை அலக்கழித்து, உரத்தசத்தமிட்டு,

(க. அதி. க.) ஓக்.க.கூடு. யோவா.க.கூசு. (உ) மல்.கூ.க. மத்.ய.க.ய. (கூ) ஏசா.ச.ய.கூ. மத்.கூ.க. (ச) மத்.கூ.க. (கூ) மத்.கூ.க. (சு) மத்.கூ.சு. லேவி.ய.க.உ.உ. (எ) மத்.கூ.ய.க. யோவா.க.உ.எ. அப்.ய.க.உ.கூ. (அ) அப்.க.கூ. அப்.ய.க.ய.கூ. ஏசா.ச.ச.கூ. யோவே.உ.உ.அ. அப்.உ.ச. க.கொரி.ய.உ.ய.கூ. (கூ) மத்.கூ.ய.கூ. (ய) மத்.கூ.ய.கூ. (யக) சவ்.உ.எ. மத்.கூ.ய.எ. (யஉ) மத்.ச.க. (யகூ) மத்.ச.ய.க. (யச) மத்.ச.ய.உ.உ.கூ. (யகூ) தானி.கூ.உ.கூ. கலா.ச.ச. எபே.க.கூ. மத்.கூ.உ. (யகூ) மத்.ச.ய.அ. (யஅ) மத்.ய.க.உ.எ. (யகூ) மத்.ச.உ.க. (உக) மத்.ச.ய.கூ. (உஉ) மத்.எ.உ.அ. (உகூ) ஓக்.ச.க.கூ. (உச) மத்.அ.உ.கூ.

உஎ அவனைவிட்டு நீங்கிற்று.—அதினால் எல்லாரும் பிரயித்து, ஒருவரை ஒருவர் பார்த்து, ஆ, இதென்ன; இதைப்படிப்பட்ட தாதன உபதேசம்; இவர் அதிகாரத்தோடே அசத்த ஆவிகளுக்குக் கட்டினாயிட, அவைகளும் இவருக்கு அமைகின்ற உஎனவென்றார்கள்.—அதுமுதல் அவருடைய கீர்த்தி கவிலேயாவின் திசைகளிலெங்கும் பரம்பிற் உகறு.—அவர்கள் ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, யாக்கோபு யோவாடோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிலேவந்தார்கள்.—அங்கே சீமோனுடைய மாமி சுரமாய்க்கிடந்தான், அப்பொழுதே அவர்கள் அவனைக்குறித்து அவரிடத்திற் பேசினார்கள்.—அவர்போய் அவருடைய கையைப்பற்றி அவனைத் தூக்கிவிட்டமாத் திரத்தில் சுரம் அவனைவிட்டு நீங்கிற்று; அகூஉ வன் அவர்களுக்குப் பணிவிடைசெய்தான்.—சூரியன் அஸ்தமித்தபின்பு, மாஸ்க்காலத்தில், பணியாளிகள் யாவருடையுமீ பிசாசுபிடித்தவர்களை கூடியும் அவரிடத்திற் கொண்டு வந்தார்கள்.—பட்டணத்தார் யாவரும் வீட்டுவாசலருகே கூடியவர்கூஉ தார்கள்.—பலவிதமான வியாதிகளினால் வருந்திய அநேகரைச் சொஸ்தப்படுத்தி, அநேக பிசாசுகளையுந் தூரத்தினார்: அந்தப்பிசாசுகள் தம்மை அறிந்தபடியால், அவைகள் பேச அவரிடங்கொடுக்கவில்லை.—அதிகாலையில் இருட்டோடே அவர் எழுந்திருந்து புறப்பட்டு, வனத்தைச் சேர்ந்த ஒரு இடத்துக்குப்போய், அங்கே பிரார்த்தனை பண்ணினார்.—சீமோனும் அவரோடு நுந்தவர்கூஉ ளும் அவரைத் தொடர்ந்துபோனார்கள்.—அவர்கள் அவரைக்கண்டபொழுது அவரைநோக்கி, சகலரும் உம்மைத் தேடுகிறார்களென்றார்கள்.—கூஅ அவர் அவர்களைநோக்கி, சமீபத்திலுள்ள ஊர்களிலே போவோம், வாருங்கள்: அவைகளிலும் பிரசங்கிக்கிறதற்குப் புறப்பட்டு வந்தேனென்றார்.—பின்பு அவர் கவிலேயாநாட்டிலெங்கும் போய், அவர்களுடைய ஆலயங்களில் பிரசங்கம் பண்ணி, பிசாசுகளைத் தூரத்தினார்.—குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமாலால், நீர் என்னைச் சுத்திகரிக்கக்கூடுமென்று அவரைவேண்டிக்கொண்டான்.—யேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத்தொட்டு, அவனுடனே, எனக்குச் சித்தசூஉ முண்டு; நீ சுத்தமாவாயென்றார்.—அவர் சொன்ன மாத்திரத்தில் குஷ்டரோகம் அவனைவிட்டு சூஉ நீங்கிற்று; அவன் சுத்தமானான்.—பின்பு அவர் அவனைநோக்கி, நீ இதை ஒருவருக்குஞ் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு: அன்றியும், நீபோய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உனக்குண்டான சுத்தத்தைக்குறித்து அவர்களுக்குச் சாட்சியாகும்பொருட்டு, மோசே விதித்தவைகளைச் செலுத்தென்று கட்டினாயிட்டு, உறுதியாய்ச்சொல்ல சசசுடுவி-அவனை உடனே அனுப்பிவிட்டார்.—ஆளு

லும் அவன்புறப்பட்டுப்போய், இந்தச் செய்தியை வெளிப்படுத்தி, எங்கும் பரப்பத்தொடங்கினான்; அதினால் அவர் வெளிப்படையாய்ப்பட்டனத்திற் பிரவேசிக்கக்கூடாமல், புறம்பிலுள்ள வளர்தரஸ்தானங்களில் தங்கினார், சனங்கள் எல்லாத் திசைகளினின்றும் அவரிடத்திலீவந்தார்கள்.

உ. அதிகாரம்.

க. கிறிஸ்துத்தியிர்வாதக்காரனைச் சொஸ்தப்படுத்தல்: யூசு. மத்தேயுவை வரவழைத்தல், பாவிகளோடே புசித்தல்: யா. யோவானுடைய சீஷரும் பரிசேயரும் உபவாசத்தைக்குறித்து வாக்குவாதம் பண்ணல்: உகூ. ஓய்வுநாளில் சீஷர்களின்க்கொய்து புசிப்பது குற்றமல்லவென்று காட்டல்.

சிலநாள் சென்றபின்பு, அவர் திரும்பவும் கப்பர்நாகுமுக்குப்போனார்.—அவர் வீட்டில் இருக்கிறாரென்று சனங்கள் கேள்விப்பட்டபொழுது, வாசலில் இடமிராதபடி அநேகர் உடனே கூடியவந்தார்கள்: அவர் அவர்களுக்கு உட்கைப்போதித்தார்.—நாலுபேரால் சமக்கப்பட்ட ஒரு தியிர்வாதக்காரனை அவரிடத்திலே கொண்டுவந்தார்கள்.—சன நெருக்கத்தினிமித்தம் அவர்கள் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின்மேல் கூரையைப்பிரித்துவழியுண்டாக்கி, தியிர்வாதக்காரனைப்படுக்கையோடே இறக்கினார்கள்.—யேசு அவர்களுடைய விசுவாசத்தைக்கண்டு, தியிர்வாதக்காரனை நோக்கி, மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டனவென்றார்.—அங்கே உட்காந்திருந்த வேதபாசுகரிர் சிலர், இப்படித் தேவதூஷணங்களை இவன் பேசுகிறதென்ன; தேவன் ஒருவருக்கேயன்றி மற்றொருவருக்குப்பாவங்களையென்னிக்க வல்லமையுண்டாவென்று தங்கள் இருதயங்களிலே சிந்தித்துக்கொண்டார்கள்.—அவர்கள் அப்படித்தங்களுக்குள்ளே சிந்தித்திருக்கிறார்களென்பதையே ச உடனே தமது உள்ளத்தில் உணர்ந்து, அவர்களைநோக்கி, நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படி ஏன் சிந்திக்கிறீர்கள்.—இந்தத் தியிர்வாதக்காரனுடனே உன்பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டனவென்று சொல்லுகிறதோ, எழுந்திருந்து உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்லுகிறதோ, எதுஎளிது.—மனுபுத்திரன்பூமண்டலத்திலே பாவங்களை மன்னிக்கிறதற்கு அதிகாரமுடையவனென்பதை நீங்கள் அறியத்தக்கதாக என்று சொல்லி,—பின்பு அவர் தியிர்வாதக்காரனைநோக்கி, யேசு நீ எழுந்து, உன்படுக்கையை எடுத்துக்கொண்டு, உன்வீட்டுக்குப்போவென்று உனக்குக்கட்டளை யிடுகிறேனென்று சொல்ல, —அவன், எல்லாரும் யெகாண எழுந்து, தன்படுக்கையை எடுத்துக்கொண்டுபோனான்; அப்பொழுது அவர்களையாவரும் பிரயித்து, நாம் ஒருபொழுதும் இப்படிக்கண்டதில்

(உகூ) மத். அ. யசு. (கூஉ) மத். அ. யகூ. (கூச) லூக். ச. சக. (கூடு) லூக். ச. சஉ. (கூஅ) லூக். ச. சகூ. ஏசா. க. க. யோவா. யகூ. உஅ. (கூகூ) மத். ச. உகூ. லூக். ச. சச. (சய) மத். அ. உ. லூக். ஓ. யஉ. (சகூ) லேவீ. யசு. க. ச. ய. (சடு) லூக். ஓ. யகூ.—(உ. அதி. க.) மத். க. க. (எ) யோபு. யசு. ச. ஏசா. சகூ. உகூ. (அ) மத். க. ச. (க) மத். க. ஓ.

லையெயென்று சொல்லித் தேவனைத் துதித்தார் யுகள்.—அவர் புறப்படுத்திரும்பவும் கடற்கரையில் போனபொழுது, சணங்கனெல்லாரும் அவரிடத்தில் கூடிவர, அவர் அவர்களுக்கு உபதேசம் யச பண்ணினார்.—அவர்களதுபோகையில், அவ்வேயுவின் புத்திரனாகிய வேலியென்பவன் ஆயத்துறையில் உட்காந்திருக்கிறதைக்கண்டு, அவனைநோக்கி, நீ எனக்குப்பின் செல்லென்றார். அயடு வன் எழுந்து அவருக்குப்பின் சென்றான்.—பின்பு அவனுடைய வீட்டில் அவர் பந்தியிருக்கையில், அவருக்குப்பின் செல்லும் அநேகம் ஆயக்காரரினும் பாலிகளினுஞ் சிலர்வந்து, யேசுவுடனேயும் அவருடைய சீஷருடனேயும் பந்தியிருக்க தார்கள்.—அவர், ஆயக்காரரோடும் பாலிகளோடும் போசனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயருக்கண்டு, அவருடைய சீஷரைநோக்கி, இவர் ஆயக்காரரோடும் பாலிகளோடும் போசனபானம் பண்ணுவதென்னவென்று கேட்டார் யெ கள்.—யேசு அதைக்கேட்டு, அவர்களை நோக்கி, சொஸ்தமுள்ளவர்களுக்கல்ல, வியாதியுள்ளவர்களுக்கே வைத்தியன் வேண்டும்: நான் நீதிமான் களையல்ல, பாலிகளையே மணந்திரும்புகிற யடி தற்கு அழைக்கவந்தேனென்றார்.—அன்றியும், உபவாசம்பண்ணுகிறவர்களாகிய யோவானுடைய சீஷரும், பரிசேயருடைய சீஷரும் அவரிடத்தில்வந்து, யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணுகிறார்களே, உம்முடைய சீஷரோ உபவாசம் பண்ணாமலிருக்கிறதேதென்று கேட்க,—யேசு அதற்கு உத்தரமாக, மணவாளன் தங்களுடன் இருக்கையில், மணவாளனுடைய தோழர் உபவாசம்பண்ணுவார்களா; தங்களோடே மணவாளன் இருக்கும் உய வரைக்கும் உபவாசம்பண்ணார்களே.—மணவாளன் அவர்களைவிட்டு நீக்கப்படும் நாட்கள்வரும், அப்பொழுது அவர்கள் உபவாசம்பண்ணு உக வார்கள்.—ஒருவனும் புத்ததுண்டைப் பழைய வஸ்திரத்தில் பொருத்தான்: பொருத்தினால் அதில் பொருத்தப்பட்ட புத்ததுண்டு பழையவஸ்திரத்திலிருந்து எடுபட்டுப்போக, அதிகபொத்த உஉ லுண்டாகும்.—ஒருவனும் பழைய துருத்திகளில் புதியிராட்சர சத்தைவார்க்கான்: வார்த்தால் அந்தப்புதியரசம் துருத்திகளைக்கிழித்துவிடும், ரசமுஞ் சிந்திப்போம், துருத்திகளுக்கு சிதைத்து போம்: புதியரசத்தைப் புதிய துருத்திகளில் வார்த்து வைக்கவேண்டும் யெயென்றார்.—பின்பு ஓய்வுகளில் அவர் பரிவழியே போனபொழுது, அவருடைய சீஷர் நடக்கையில் கதிர்களைக்கொடிய உச யத்தொடங்கினார்கள்.—பரிசேயர் அவரிடத்தில், பாரும், இவர்கள் ஓய்வுகளில் செய்யத்தகாததை உடு ஏன் செய்கிறார்களென்று கேட்டார்கள்.—அவர் அவர்களிடத்தில், அப்பா தாரென்னும் மகா ஆசாரியனுடைய நாட்களிலே, தாவீது அவதிப்

பட்டு, தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபொழுது,—தேவனுடைய ஆலயத்திற் உச பிரவேசித்து, ஆசாரியரேயுடைய வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுக்கத்தப்பத்தைத்தையும், தன்னோடிருந்தவர்களுக்குக் கொடுத்ததையும் நீங்கள் ஒருபொழுதும் வாசிக்கவில்லையா என்றார்.—பின்பு, அவர் அவர்களுடனே, மனு உஷர் ஓய்வுநான் நிமித்தமாக அல்ல, ஓய்வுநான் மனுஷர் நிமித்தம் நியமிக்கப்பட்டது.—மனுபுத்தடி திரன் ஓய்வுநாளுக்குக் கர்த்தாவென்றார்.

௩. அதிகாரம்.

க. கிறிஸ்துச் சும்பினகையையும் மற்றவியாகி களையுஞ் சொஸ்தஞ்செய்தல்: யுக. பன்னிரண்டு சீஷரைத் தெரிந்துகொள்ளல்: உய. வேதபாரகரை யுத்திரியாய்த்தில்வெல்லல்: ௩௧. தன்குடும்பத்தார் இன்னொன்று குறித்தல்.

திரும்பவும் அவர் ஆலயத்தில் பிரவேசித்தார்; அங்கே சும்பினகையையுடைய மனுஷனொருவனிருந்தான்.—அவர்கள் அவர்மேற் குற்றஞ்சுமத்தலாமென்றெண்ணி ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தப்படுத்துவாரோ, மாட்டாரோவென்று அவரை உற்றுப்பார்த்தார்கள்.—அவர் சும்பினகையையுடையவனைநோக்கி, நீ எழுந்து நடுவே நில்லென்று சொல்லி,—பின்பு அவர் அவர்களை நோக்கி, ஓய்வுநாளில் நன்மைசெய்வதோ, சீமைசெய்வதோ, பிராணனை இரட்சிப்பதோ, நாசப்படுத்துவதோ, ஏதாநியாயமென்று கேட்க, அவர்கள் பேசாமலிருந்தார்கள்.—அப்பொழுது அவர் அவர்களுடைய இருதயத்தின் சுடினத்தினியித்தந்துக்கித்து, கோபத்தோடே அவர்களைச்சுற்றிப்பார்த்து, பின் அந்தமனுஷனைநோக்கி, உன் கையை நீட்டென்று சொல்ல, அவன் நீட்டினான்: உடனே அது மற்றக்கையைப்போலச் சொஸ்தமாயிற்று.—பின்பு பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொல்லியெய்யும்படி ஏரோதியரோடே அவருக்குவிரோதமாய்த் தாராலோசனைபண்ணினார்கள்.—ஆதலால் யேசு, தம்முடைய சீஷருடனே அவ்விடம்விட்டு, விலக்கி கடலோரத்திற்குப்போனார்.—கல்லேயாவிலும், யூதேயாவிலும், யெருஷலேமிலும், இதுமியாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலும் இருந்துவந்த திரளான சணங்கள் அவரைப் பின் சென்றார்கள்; தீறுசீதோன் சுற்றுப்புறத்திலுள்ளவர்கள் அவர்செய்த பெரியகிரியைகளின் செய்தியைக்கேள்விப்பட்டி, திரளாக அவரிடத்தில் வந்தார்கள்.—அவர் அநேகரைச்சொஸ்தப்படுத்தினதினால், வியாதியுள்ளவர்களையாவரும் அவரைத்தொடும்படிக்கு அவரைநெருக்கினார்கள்.—ஆதலால் தாம் சணங்களால் நெருக்கப்பட்டாதிருக்க, சீஷர் தமக்காக ஒருபடவை ஆயத்தம்பண்ணும்படிக்கு அவர்களுக்குக் கட்டினாயிட்டார்.—அசுத்த ஆலிகள் அவரைக்கண்டவுடனே அவர்சமுக்கத்தில்விழுந்து, நீந்தே

(யுக) மத்.௩.௧. (யச) மத்.௩.௧. (யடு) மத்.௩.௧. (யெ) மத்.௩.௧.௨,௩.௧. க.தீமோ.௧.யடு. (யடி) மத்.௩.௧. லூக்.௩.௩௧. (உக) மத்.யெ.௨. லூக்.௧.௧. உபா.௨.௧.௨. (உடு) க.சாமு.௨.௧.௧. (உச) யாத்.௨.௧.௩.௧. லேவி.௨.௧. (உடி) மத்.யெ.௨. (௩.அதி.௧.) மத்.யெ.௨. லூக்.௧.௧. (௧) மத்.யெ.௨. மத்.௨.௨.௧. (யக) லூக்.௧.௧. மத்.யெ.௩.௧.

யெ வனுடைய குமாரனென்று சத்தமிட்டன.—அவைகள் தம்மைத் தெரிவியாதபடிக்கு அவைகளை யுக்கு உறுதியாய்க்கட்டளையிட்டார்.—பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமான வர்களை வரவழைக்க, அவர்கள் அவரிடத்தில் வந்தனர்.—அப்பொழுது அவர், தம்மால் பேதுருவென்று பேர்பெற்ற சீமோனும்,—செபேதேயுவின் புத்திரராய் மேகநாதத்தின் புத்திரரென்றருத்தவ்கொள்ளுகிற போவநெர்கெஸ் என்று யெ மறுபேர்பெற்ற யாக்கோபு,—யாக்கோபின் சகோதரானிய யோவானென்பவர்களும், அந்திரேயாவும், பிலிப்பும், பர்தொலொமேயும், மத்தேயும், தோமாவும், அவ்வேயுவின் புத்திரானிய யாக்கோபும், தடேயுவும், கானானியானிய சீமோனும்,—தம்மைக்காட்டிக்கொடுத்த யூதாஸ் யெ காரியோத்தமாகிய பன்னிருவரையும்,—தம்மோடேயிருக்கவும், சுவீசேஷத்தைப் பிரசங்கிக்கும்பொருட்டாய் அனுப்பப்படவும்,—வியாதிகளை நீக்கிப் பிசாசுகளைத் துரத்தத்தக்க அதிகார உயமடைந்திருக்கவும் ஏற்படுத்தினார்.—பின்பு வீட்டுக்குப்போனார்கள், அங்கே அவர்கள் போசனம் பண்ணச் சாவகாசமில்லாதபடி, அநேகசனங்களைத் திரும்பவும் கூடிவந்தார்கள்.—அவருடைய இனத்தார் அதைக்கேட்டு, அவருக்கு மயக்கமுண்டாயிருக்கிறதென்று சொல்லி அவரைப்பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.

உஉ யெருஷலேமிலிருந்து வந்த வேதபாரகர், இவன்பாகால்சேபூலெக்கொண்டிருக்கிறான், பிசாசாதிபதியினால் பிசாசுகளைத் துரத்துகிறனென்றார்கள்.—அவர் அவர்களை அழைத்து, அவர்களை நோக்கி, சாத்தானைச் சாத்தான்துரத்துவதென்பபடி.—ஒரு இராச்சியம் தனக்குவிரோதமாய்வேறுபட்டால், அந்த இராச்சியம் நிலைநிற்கக்கூடாது.—ஒரு குடும்பந்தனைக்குவிரோதமாய் வேறுபட்டால், அந்தக்குடும்பம் நிலைநிற்கக்கூடாது.—உச சாத்தான் தனக்குவிரோதமாய் எழும்பிப் பிரிவுபட்டால், அவன் நிலைநிற்கமாட்டாமல் அழிந்து உள போவான்.—முன்பு பலவாணைக் கட்டாவிட்டால், அவனுடைய வீட்டில் ஒருவன் பிரவேசித்து, அவனுடைய பொருள்களைக் கொள்ளையிடமாட்டான்; கட்டினால் அவனுடைய வீட்டைக் கொள்ளையிடலாமென்று உவமைகளாற் உபபேசினார்.—பின்பு மனுஷருடைய புத்திரருக்கு எந்தப்பாவங்களும், அவர்கள் சொல்லும் எந்த உக்தாஷணங்களும் மன்னிக்கப்படும்.—பரிசுத்த ஆவியைத் தாஷணிக்கிறவனெவனோ, அவன் ஒரு பொழுதும் மன்னிப்புப்பெறான், அவன் நித்திய தண்டனைக்குப் பாத்திரனென்று மெய்யாக உங்களுக்குச் சொல்லுகிறெனென்றார்.—அசுத்த ஆவியைக்கொண்டிருக்கிறெனென்று அவர்கள் சொன்னதினியித்தம் இப்படிச் சொன்னார்.

அப்பொழுது அவருடைய மாதாவுஞ்சகோதரரும் வந்துவெளியேநின்றும், அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆனனுப்பினார்கள்.—அவரைச் சுடசுற்றியிருந்தசனங்கள் அவரிடத்தில், பாரும், உம்முடைய மாதாவும், உம்முடைய சகோதரரும் வெளியேநின்றும் உம்மைத் தேடுகிறார்களென்று சொல்ல,—அவர்களுக்குத்தரமாய் அவர், எனக்குக் கமாதாவும் எனக்குச்சகோதரரும் யாவரென்றார்.—பின்பு தம்மைச்சூழ்ந்திருந்தவர்களைப் பார்வைகூச செலுத்தி, என் மாதாவையும் என் சகோதரரையும் பாருங்கள்.—தேவனுடைய சித்தத்திற்குக் கடுமைந்து நடப்பவரெவரும் என்சகோதரன், என்சகோதரி, என்மாதாவென்றார்.

ச. அதிகாரம்.

க. விதைக்கிறவனை உவமித்தல்: யெ. அதின் தாற்பரியத்தைத் தெரிவித்தல்: உக. விளக்கை உவமித்தல்: உச. சாவதானமாயிருப்பது அவசியமெனக்காட்டல்: உசு. விதையின்விளைவை உவமித்தல்: கூய. கடுகுவிதையை உவமித்தல்: கூக. மற்ற உவமைகளை யுஞ்சொல்லல்: கூடு. சமுத்திரத்தைக்கடிந்தமைத்தல்.

பின்பு அவர் சமுத்திரதீரத்திலே திரும்பவும் உபபேதசம்பண்ணத்தொடங்கினார்: மிகுந்த சனங்கள் அவரிடத்தில் கூடி வந்தபடியால், அவர் கடலின்மேற் படவிலேறி உட்காந்தார்; சனங்கள் யாவரும் கடற்கரையிலிருந்தார்கள்.—அவர் உவமைகளால் அநேக விசேஷங்களை அவர்களுக்குப்போதித்தார்.—அவர் போதித்தபொழுது அவர்களை நோக்கி, பாருங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புகுறப்பட்டான்.—அவன் விதைக்கிறபொழுது சில வழியருகே விழுந்தன, ஆகாயத்துப் பறவைகள் வந்து அவைகளைப்பிடித்தன.—சில கொஞ்சமண்ணுள்ள கற்பாறைநிலத்தில் விழுந்தன; மண் ஆழமில்லாததினியித்தம் உடனே முளைத்தன.—மெய்யில் ஏறினபொழுது அவை தீந்து, வேரில்லாததினால் உலர்ந்துபோயின.—சில முட்களுக்குள்ளே விழுந்தன, முட்கள் வளர்ந்து அவைகள் பலன்கொடாதபடிக்கு அவைகளை நெருக்கின.—வேறு சில நல்லநிலத்திலே விழுந்து ஒங்கிவளர்ந்தன, அதில் சில முப்பதும், சில அறுபதும், சில நூறுமாகப் பலன்கொடுத்தனவென்றார்.—அவர் அவர்களுடனே, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவனென்றார்.—பின்பு அவர் தனித்திருக்கையில், பன்னிருவரோடும் அவரைச்சூழ இருந்தவர்கள் அந்த உவமையைக்குறித்து அவரிடத்தில் வினாவினார்கள்.—அவர் அவர்களை நோக்கி, தேவனுடைய இராச்சியத்தின் மறைபொருள்களை அறியும்படிக்கு உங்களுக்கு அருள் கிடைத்தது: புறம்பாயிருக்கிறவர்களோ மனந்திரும்பாமலும், பாவமன்னிப்பை அடையாமலும் இருக்கும்படிக்கு,

(யெ) மத்.யெ.யசு. (யக) யோவா.க.சஉ. (உய) அதி.கச. (உக) யோவா.எ.டு. (உஉ) மத்.க.கச. லூக்.யக.யடு. யோவா.எ.உய. (உச) மத்.யெ.உடு. (உஎ) ஏசா.சக.உச. மத்.யெ.உக. (உசு) மத்.யெ.கச. (கூ) மத்.யெ.சசு. லூக்.அ.யக.—(ச. அதி. க.) மத்.யக.க. லூக்.அ.ச. (அ) யோவா.யடு.டு. கொலோ.க.சு. (ய) மத்.யக.ய. (யக) க.கொரி.டு.யெ. க.சீமோ.க.எ.

இவைகளெல்லாம் உவமைகளாற் சொல்லப்பட்ட உவமையெனின:—அதினால் அவர்கள் கண்டெங்காணாமலும், கேட்டுக்கொண்டிருக்கிற சிந்தியாமலும் இருக்கிறார்களென்றார்.—பின்பு அவர் அவர்களை நோக்கி, நீங்கள் அந்த உவமையை உணரவில்லையா; உணராதிருந்தால் மற்ற எல்லா உவமைகளையும் எப்படி அறிவீர்களென்றார்.

யச, யடு விதைக்கிறவன் வாக்கை விதைக்கிறான்.—சிலர் வாக்கைக்கேட்டும்பொழுது, சாத்தான் உடனே வந்து, அவர்கள் இருதயங்களிலேவிதைக்கப்பட்டவாக்கைக் கவருகிறான்; இவர்களேவாக்குவிதைக்கப்பட்ட வழியருகுக் கொப்பானவர் யசு கள்.—சிலர் வாக்கைக்கேட்டமாதிரித்திலேசர் யெ தோஷத்தோடே உட்கொண்டு,—அது தங்களுக்குள்ளே வேரூன்றியிராதினால் கொஞ்சக்காலம்மாதிரும் நிலைகொள்வார்கள்: அவ்வாக்கினியித்தல் கிலேசமுந் துயரமும் நேரிட்டவுடனே வழுவுகிறார்கள், இவர்களே விதைக்கப்பட்ட யடி உ கற்பாறைநிலத்துக் கொப்பானவர்கள்.—சிலர் வாக்கைக்கேட்ட பின்பு, வெளிக்கி சிந்தனைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றப்பொருளைப் பற்றிவரும் இச்சைகளும் அந்த வாக்கை நெருக்கிக்கொள்வதனால் பலனற்றவர்களாகிற யசு கர்கள்.—இவர்களே விதைக்கப்பட்டமுள்ளுள் உயி னநிலத்துக்கொப்பானவர்கள்.—சிலர் வாக்கைக்கேட்டு உட்கொண்டு, சிலர் முப்பதும், சிலர் அறுபதும், சிலர் நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள், இவர்களேவிதைக்கப்பட்ட நல்லநிலத்துக்கொப்பானவர்களென்றார்.

உக பின்பு அவர் அவர்களைநோக்கி, விளக்குத்தண்டின்மேலன்றி, மரக்காலின் கீழாயினும், கட்டிலின் கீழாயினும் வைக்கிறதற்கு விளக்குக் உவமையெவரப்படுமா.—வெளிப்பட்டையாகாத அந்தரங்கமுமில்லை; வெளிப்பட்டை மறைபொருளு உக மில்லை.—கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனான யசு யிருந்தால் கேட்கக்கடவென்றார்.—பின்பு அவர் அவர்களைநோக்கி, நீங்கள் கேட்கிறதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்: நீங்கள் அளக்கும் அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்: செவிகொடுப்பவர்களாகிய உங்களுக்கு அதிகவ கொடுக்கப்படும்.—உள்ளவனெவனானாலும், அவனிடத்திலுள்ளதும் எடுத்துக்கொள்ளப்படுமென்றார்.

உச பின்னும் அவர், ஒரு மனுஷன் நிலத்திலே விதைவிதைத்து, இரவில் நித்திரைபண்ணிப் பகலில் விழித்திருப்பான்.—அவனுக்குத் தெரியாதவிதமாய் அந்த விதை முளைத்துப்பயிராகும்;—உய்யுமி, தானே முன்பு முனையையும், அப்பால் கதிரையும், பின்பு கதிரிலேநிறைந்த தானியத்தை உக யும் விளைவிக்கும்;—பயிர் முற்றினபொழுது,

அறுப்புக்காலமானபடியால் அவன் அரிய அரிவானைப்பிடிக்கிறான். தேவனுடைய இராச்சியம் இதைப்போலாகுமென்றார்.

பின்பு அவர், நாம் தேவனுடைய இராச்சியம் யத்தை எதற்கொப்பிடலாம்; எதினாலே நாம் அதைத் திருஷ்டாந்தப்படுத்தலாம்.—அது ஒரு கடுக கு விதைக்கொப்பாகும், அது நிலத்தில்விதைக்கப்படுகிறபொழுது, பூமியிலுள்ள சகலவிதைகளிலுஞ்சுமிது.—விதைக்கப்பட்டபின்பு வளர்ந் கூஉ து, எந்தப்பூண்டிலும்பெரிதாகி, ஆகாயத்துப்பறவைகள் அதின் நிழலில் வந்தடையத்தக்கதாக விஸ்தாரமான கிளைகளை விடுகின்றதென்றார்.—அவர்கள் கேட்டுநினைக்கத்தக்கதாய் இவ்வி கூக த அநேக உவமைகளைக்கொண்டு அவர்களுக்கு வாக்கைச்சொன்னார்.—உவமைகளைக்கொண்டே கூச யன்றி, அவர்களுக்கு அவர் ஒன்றுஞ்சொல்லவில்லை: தம்முடையசீஷருடனே அவர்தனித்திருக்கிறபொழுது அவர்களுக்கு எல்லாவற்றையும் விரித்துரைத்தார்.—பின்பு அத்தினத்தின் சாயங்கூடு காலத்தில், அவர் அவர்களைநோக்கி, அக்கரைக்குப்போவோம் வாருங்களென்றார்.—அப்பொழுது கூசு அவர்கள் சனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவில் இருந்தபடியே அவரைக்கொண்டெடுபொ ளர்கள். வேறுபடவுகளும் அவரோடேகூடப்போயின.—பலத்த சுழல்காற்றுண்டானதினால் ப கூஎ டவு நிறையத்தக்கதாக அலைகள் அதின்மேல் மோதின.—அப்பொழுது அவர் படவின் பின் கூசு னணியத்தில் ஒருதலையணையின்மேல் நித்திரை கொண்டிருந்தார்: அவர்கள் அவரை எழுப்பி, அவருடனே, போதகரே, நாங்கள் மடிந்துபோகிறோம், உமக்குக் கவலையில்லையாவென்றார்கள்.—அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்த கூக து, இரையாதே, அமைதியாயிருவென்றார். உடனே காற்றுநிற்க, மிகுந்த அமைதியுண்டாயிற்று.—பின்பு அவர் அவர்களைநோக்கி, இப்படி ஏன் சயி பயப்பட்டீர்கள்; உங்களுக்கு விசுவாசமில்லாத தென்னவென்றார்.—அவர்கள் மிகவும் பயந்து சக காற்றுங்கடலும் இவருக்கு அமைந்திருக்கின்றன, இவர் எப்படிப்பட்டவரென்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

டு. அதிகாரம்.

க. பலபிசாசுகளாற் பிடியுண்டவனைச் சொஸ்தப்படுத்தல்: உக. ஆயத்தலவனுடைய புத்திரியைச் சொஸ்தப்படுத்தப்போதல்: உடு. பெரும்பாடுள்ள எந்திரியைக் குணமாக்கல்: கூடு. தலைவனுடைய புத்திரியை உயிர்ப்பித்தல்.

பின்பு அவர்கள் கடற்கரையிலுள்ள கதரேனர் க தேசத்திற் சேர்ந்தார்கள்.—அவர் படவிலிருந்திறங்கினவுடனே, அசுத்த ஆவிகொண்டிருந்த ஒரு மனுஷன் பிரேதவறைகளினின்று அவருக்கெதிராகவந்தான்.—அவன் அந்தப்பிரேதவறை கூ

(யஉ) ஏசா.சு.க. மத்.யக.யச. ரோ.யக.அ. (யச) மத்.யக.யக. (யஅ) க.தீமோ.சு.க.யச. (உக) மத்.டு.யடு. லூக்.அ. யசு. (உஉ) மத்.ய.உசு. லூக்.யஉ.உ. (உக) மத்.யக.யடு. (உச) மத்.எ.உ. லூக்.சு.க.யசு. (உடு) மத்.யக.யஉ. லூக்.அ. யஅ. (உக) மத்.யக.உசு. வெளி.யச.யடு. (கய) மத்.யக.கக. லூக்.யக.யஅ. அப்.உ.சசு. (கக)மத்.யக.கசு. யோவா. யசு.யஉ. (கடு) மத்.அ.யஅ.உக. லூக்.அ.உஉ.—(டு. அதி. க.) மத்.அ.உஅ. லூக்.அ.உசு.

கனிவிடத்தில் வாசம்பண்ணுகிறவன்; ஒருவனும் அவனைச் சங்கிலிகளினாலுங் கட்டக்கூடாது.—அநேகந்தரம் அவன் விலங்குகளிலும், சங்கிலிகளிலும் பூட்டப்பட்டிருந்தும், அவன் அந்தச்சங்கிலிகளைமுறித்து, விலங்குகளைத்தகர்த்தான்: ஒருவனும் அவனை வசப்படுத்தக்கூடாது.—அவன் எப்பொழுதும் இரவும்பகலும் மலைகளிலும், பிரேதவறைகளிலுந்தங்கி, அலறி, தானே தன்னைக்கற்கனால் கீழிக்கொள்ளுவான்.—அவன் தூரத்திலே யே சுவைக்கண்டு ஒடிவந்து அவரை வணங்கினான்; அவர் அவனைநோக்கி, —அசுந்த ஆவியே, நீ இந்த மனுஷனைவிட்டுப்போவென்று கட்டினாயிட்டார்.—அதினால் அவன், யேசுவே, சருவத்திற்குமேலான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்குமென்ன; நீர் என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு நான் உமக்குத் தேவன் மேல் ஆணையிடுகிறேனென்று பெருங்குரவிட்டுச் சொன்னான்.—அவர் அவனைநோக்கி, உன்பேர் என்னவென்றுகேட்க, அவன், அநேகராயிருக்கிறோம்: ஆதலால் என் பேர் வேகியோனென்றுசொல்லி, —அத்தேசத்தினின்றும் தங்களை ஒட்டிவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான்.—அவ்விடத்திலே மலைகளின் அடிவாரத்தில்பன்றிகளின்மிடமிருந்த கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன.—பிசாசுகளெல்லாம் அவரைநோக்கி, நாங்கள் அந்தப்பன்றிக்கூட்டத்தில் பிரவேசிக்கும்படிக்கு எங்களை அனுப்புமென்று வேண்டிக்கொண்டிருக்கிறோம்.—உடனே யேசு அவர்களுக்கு விடைகொடுத்தார். அப்பொழுது அந்த அசுந்தஆவிகள் புறப்பட்டபன்றிகளில் பிரவேசிக்க, ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளாகிய அந்தக்கூட்டம் உயர்ந்தமேட்டிலிருந்து கடலிலேபாய்ந்து, அதில் அமிழ்ந்திமாண்டது.—பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, நகரத்திற்கும் நாட்டிற்குஞ் செய்தியைத் தெரிவிக்க, அவர்கள் நடந்ததைப் பார்த்தும்படிபுறப்பட்டு, —யேசுவைச் சேர்ந்து, வேகியோனென்னும்பிசாசுகளினால் பிடியுண்டிருந்தவன் வஸ்திரந்தரித்துக்கொண்டு, புத்தி தெளிந்து உட்காந்திருக்கிறதைக்கண்டு பயந்தார்கள்.—பிசாசினால் பிடியுண்டவனுக்கும் பன்றிகளுக்குஞ் சம்பவித்ததைக் கண்டவர்கள் அவர்களுக்கு விவரமாகச்சொன்னார்கள்.—அப்பொழுது தங்கள் எல்லோகளை விட்டுப்புறப்படுமபடி அவரை வேண்டிக்கொண்டார்கள்.—பின்பு அவர் படவில் பிரவேசித்தபொழுது, பிசாசால் பிடியுண்டவன் அவரோடேபோகும்படி அவரை வேண்டிக்கொண்டான்.—யேசு அவனுக்கு உத்தரவுகொடாமல், அவனுடனே, நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டுக்குப்போய், கர்த்தர் உன் மேல் இரங்கி உணக்காகச்செய்தமகா கிரியைகளை அவர்களுக்குத் தெரிவியென்றார்.—அந்தப்படி அவன்போய், தனக்கு யேசு செய்தமகாகிரி

யைகளைத்தெக்கப்போலி தேசத்திலே பிரசித்தம் பண்ணினான்: எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.—பின்பு யேசு படவின்வழியாய்த் திரும்ப உகவும் இக்கரையைச்சேர்ந்து சமுத்திரதீரத்தில் இருந்தபொழுது, வெகுசனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.—அப்பொழுது ஆலயத்தலைவரில் உடனே ஒருவருகிய யாயீருவென்பவன்வந்து அவரைக்கண்டு, அவருடையபாதத்திலே விழுந்து, —என் சிறுமகன் மரணவஸ்தைப்படுகிறான்: ஆதலால் நீர்வந்து அவன் சொஸ்தமாகும்பொருட்டு அவன் மேல்கைகளைவைத்தருளும்; அப்பொழுது சீலிப்பாளென்று அவரைமிகவும் வேண்டிக்கொண்டான்.—அவர் அவனோடேபோகையில் அவர் உடனேருக்குண்ணத்தக்கதாக அநேகசனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.—அந்தச்சமயத்திலே உடுபன்னிரண்டவருஷமாகப் பெரும்பாடுடையவளாய், —அநேக வைத்தியரிடத்தில் மிகுதியும் உகருத்தப்பட்டு, தனக்குண்டான யாவையும் செவழித்துஞ் சற்றாயினுஞ் சொஸ்தமடையாமல் மிகவும்மெலிவடைந்த ஒருஸ்திரி, —யேசுவைக் கருதித்துக் கேள்விப்பட்டு, அவருடைய வஸ்திரங்களைமாத்திரம் தொட்டால் சொஸ்தமடையலாமென்றெண்ணி, —சனங்களுக்குள்ளே பின்னாலாகவந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டான்.—உடனே அவருடைய இரத்தஊறல் தீன் உகறுபோயிற்று; அவளுக்கு உண்டான உபத்திரவம் நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவன் தன் சரீரத்தில் உணர்ந்தான்.—அப்பொழுது தம்மிடமிருந்தினின்றும் சத்துவம்புறப்பட்டதை யேசு தமக்குள் அறிந்து, திரும்பிச் சனங்களைப்பார்த்து, என் வஸ்திரங்களைத் தொட்டவர் யாவரென்று கேட்க, —அவருடைய சீஷர் அவரைநோக்கி, கூசுகளங்கள் உம்மை நெருக்குகிறதை நீர் கண்டும், என்னைத்தொட்டவர் யாவரென்று நீர் கேட்கிற தெப்படியென்றார்கள்.—அவர் அப்படிச் செய்த உதவனைக் காணும்படிக்குச் சுற்றிலும்பார்க்க, —தனக்குச்சம்பவித்ததை அறிந்த ஸ்திரிபயந்து, நடுங்கிவந்து, அவாசமுக்கத்தில் விழுந்து, உள்ள தெல்லாவற்றையும் அவருக்குத் தெரிவித்தான்.—அவர் அவனைநோக்கி, மகனே, உன் விசுவாசம் உன்னைச் சொஸ்தமாக்கிற்று; உன்வருத்தம் நீங்கிச் சமாதானத்தோடே போவென்றார்.—அவர் கருபெரிக்கொண்டிருக்கையில், ஆலயத்தலைவருடைய வீட்டிலிருந்து சிலர் வந்து, உம்முடையமகன் இறந்துபோனான்: இனி என்போதகரைவருத்தப்படுத்துகிறீரென்றார்கள்.—அவர்கள் சொல்லியவாக்கை யேசு கேட்டவுடனே ஆலயத்தலைவனைநோக்கி, நீ பயப்படவேண்டாம், விசுவாசமாகவேயிருவென்றுசொல்லி, —பின்பு கூசுபேதுருவும், யாக்கோபும், யாக்கோபின் சகோதரானுகிய யோவானுந்தவிர, வேறொருவருந்தமக்குப்பின்செல்லாமல் தடுத்து, —ஆலயத்தலைவனுடையவீட்டிலேசேர்ந்து, ஆரவாரத்தையும், அழு

(யெ) மத். அ. கூசு. அப். யசு. கூசு. (யெ) லூக். அ. கூசு. (உச) மத். க. க. லூக். அ. ச. வி. (உஉ) மத். க. வி. லூக். அ. ச. க. (உஃ) லேலி. யெ. உ. டெ. மத். க. உ. யெ. (கூ) லூக். ச. யெ. (கூச) மத். க. உ. உ. அப். யசு. கூ. (கூ) லூக். அ. ச. க.

து மிகவும் புலம்புகிறவர்களுையுங் கண்டார்.—
 ௩௩ அவர் பிரவேசிக்கையில் அவர்களுடனே, நீங்கள் ஆரவாரம்பண்ணி அழுகிறதென்ன, கன்னி இறந்துபோகவில்லை, நித்திரைகொள்ளுகிறாயென்றார்.—அவர்கள் அவரைநோக்கி, நகைத்தார்கள். பின்பு அவர் எல்லாரையும் வெளியே அகற்றி, அந்தக்கன்னியின் பிதாவையும், மாதாவையும், தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளை படுத்திருந்த இடத்திற் பிரவேசித்து,—அந்தக்கன்னியின் கையைப்பிடித்து, அவளுடனே, சிறுபெண்ணே, எழுந்திருவென்று உனக்குக்கட்டளையிடுகிறேனென்றருத்தெதற்கொள்ளும் “தாலித்தாகூமி,” என்றார்.—உடனே அவள்எழுந்து உலாவத்தொடங்கினள்; அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்: அந்தக்கன்னியின்வயது பன்னிரண்டு.—பின்பு அவர், அவர்கள் அதை ஒருவருக்குந் தெரிவியாதபடிக்கு உறுதியாய்க்கட்டளையிட்டதமன்றி, அவளுக்குப்புசிக்கு ஏதாயினுங்கொடுக்கவுங் கற்பித்தார்.

சு. அதிகாரம்.

௧. கிறிஸ்து அவமதிக்கப்படல்: ஏ. சீஷருக்கு அதிகாரங்கொடுத்தல்: யச. யோவான் ஸநானை கொலைசெய்யப்படல்: ௩௩. கிறிஸ்துத்தனித்திருக்கப்போதல்: ௩௩. ஐந்து அப்பம், இரண்டு மச்சங்களினால் ஐயாயிரவரைப்போஷித்தல்: ௪௩. சமுத்திரத்தினமேல்நடத்தல்: ௩௩. அநேக சனங்களைச்சொஸ்தப்படுத்தல்.

அவர் அவ்விடம்விட்டுத் தமது சென்மதேசத்திற்குப்போனார்; அவருடைய சீஷரும் அவருக்குப்பின்சென்றார்கள்.—ஓய்வுநான் வந்தபொழுது அவர் ஆலயத்தில் உபதேசிக்கத்தொடங்கினார்: கேட்ட அநேகர் பிரமித்து, இவைகளைக்கேயிருந்து இவனுக்குக் கிடைத்தன; இவனுடையகைகள் இவ்வித ஆச்சரியமான கிரியைகளைச்செய்கிறதற்கு இவனுக்கு அருளப்பட்டருளும் என்பபடிப்பட்டது.—இவன் மரியாளின்புத்திரனும், யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுக்குச் சகோதரனுமாகிய தச்சனல்லவா; இவனுடைய சகோதரிகளும் இங்கே நமக்குள்ளிருக்கிறார்களல்லவாவென்று சொல்லி அவரைக்குறித்து இடறுண்டார்கள்.—அதினாலேயே அவர்களைநோக்கி, சுயதேசத்திலும், சுய சுற்றத்தாரிலும், சுயகுடும்பத்திலுமன்றி, தீர்க்கதரிசி மற்றவ்விடத்திலாவது அவமதிக்கப்படா எனென்றார்.—அங்கே அவர், சிலரையாளிகளமேல் தம்முடையகைகளைவைத்து, அவர்களைச் சொஸ்தப்படுத்தினதேயன்றி, வேறொரு வலியகிரியையையுஞ் செய்யமாட்டாமல்,—அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார். ஏ பின்பு கிராமங்களைச்சுற்றித்திரிந்து உபதேசம்

பண்ணினார். அன்றியும் அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகள்மேல் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து,—அவர்கள் பைபையும், ஆகாரத்தையும், அரைக்கச்சிலை பணத்தையும் வழிக்குக்கொண்டுபோகாமல், ஒரு கோலமாத் திரம் எடுத்துப்போகவும்,—பாதரட்சைகளைத் தொடுத்துக்கொண்டுபோகவும், இரண்டு அங்குகளைத் தரியாகிருக்கவும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.—பின்பு அவர்களைநோக்கி, நீங்கள் எவ்விடத்திலாயினும் பிரவேசிக்கும் ஒருவிட்டில், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்குந் தங்கியிருங்கள்.—எவர்களாயினும் உங்களை அங்கிகரித்துக்கொள்ளாமலும், உங்களுக்குச் செவிகொடாமலுமிருந்தால், அவர்களுடைய இடத்தை நீங்கள்விட்டுப்புறப்படுகையில் அவர்களுக்குவிரோதமான சாட்சியாக உங்கன்பாதத்திற்படிந்த துளை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளில் அந்தப்பட்டணத்தாரின் நிலைமையிலும், சோதோம் கொமோராவின் நிலைமை சகாயமாயிருக்குமென்று மெய்யாக உங்களுக்குச்சொல்லுகிறேனென்பதைச்சொல்லி, இருவர் இருவராக அவர்களை அனுப்பினார்.—அவர்கள் புறப்பட்டு, யெமனத்திரும்புங்கொன்று பிரசங்கித்து,—அநேக கம்பிசாசுகளைத்தூர்த்தி, அநேகம் நோயாளிகளுக்குத் தைலத்தைப்பூசிக்கொஸ்தப்படுத்தினார்கள்.—இவ்விதமாய் அவருடையகிரித்திரம் பரம்பியிருந்த யசுது: ஏரோது இராசா அதைக்கேள்விப்பட்டு, யோவான் ஸநானன் மரித்தோரினின்றும் உயிரோடுமுப்பப்பட்டிருக்கிறான், ஆதலால் அற்புதமான கிரியைகள் அவனுலேநடப்பிக்கப்படுகின்றனவென்றான்.—சிலர் அவரை இலீசாவென்று நூர்கள். சிலர் அவரை ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போன்றவரென்றார்கள்.—ஏரோது அதைக்கேட்டபொழுது, அயசுவன் நான் சிரச்சேதம்பண்ணுவீர்த் யோவான் தான்: அவன் மரித்தோரினின்றும் எழுந்திருக்கிறானென்றான்.—ஏரோது, தன் சகோதரனாகிய யசுபிலிப்பினுடைய மனைவி ஏரோதியானைவிவாகம்பண்ணியிருந்தான்.—யோவான் ஏரோதை யசுநோக்கி, நீர் உம்முடைய சகோதரனுடைய மனைவியைச் சேர்க்கத்தகாதென்று சொன்னதிரிமித்தம், ஏரோது ஆனனுப்பி அவனைப்பிடித்து, கட்டிக்காவலிலே வைப்பித்தான்.—இதினால் ஏயசுரோதியாளும் அவன்மேல் குரோதங்கொண்டு, அவனைக் கொலைசெய்யவிரும்பினார்.—ஆயினும் உயேரோது, யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவெனன்றறிந்து அவனுக்குப்பயந்து, அவனை நன்றாய்க்காத்து, அவனுடைய ஆலோசனைக்கேற்க அநேககாரியங்களைச்செய்து, விருப்பத்தோடே அவன் சொற்கேட்டுவந்தான், ஆதலால் அது

(௩௩) யோவா.யசு.யசு. (யசு) அப்.கூ.யசு. (சு) மத்.யசு.—(சு. அதி. ௧.) மத்.யசு.௩௪. (உ) யோவா.சு.௪௨. (௩) கலா.க.யசு. மத்.யசு.சு. (சு) மத்.யசு.௩௪. யோவா.சு.௪௪. (௩) ஆதி.யசு.௨௨. மத்.யசு.௩௪. (சு) ஏசா.௩௩.யசு. (ஏ) மத்.கூ.௩௩. லூக்.யசு.௨௨. மத்.யசு. லூக்.கூ.க. (ய) மத்.யசு. லூக்.கூ.க. (க) அப்.யசு.யசு. (ய) மத்.யசு.யசு. (யசு) மத்.யசு. லூக்.யசு. அப்.யசு.௩௩. (யசு) யாக்கூ.யசு. (யசு) மத்.யசு.க. (யசு) மத்.யசு.யசு. (யசு) மத்.யசு.௨. லூக்.௩.யசு. (யசு) லேவி.யசு.யசு. (௨௨) மத்.யசு.௩.

உக செய்யக்கூடாமற் போயிற்று.—பின்பு காலம் வாய்த்தது; ஏரோது தன் சென்மதினத்தில் தன் பிரதானமனுஷருக்கும், சேரபுதிசுருக்கும், க விலையாவிலுள் பிரபுசுருக்கும் விருந்துபண் உஉணினான்.—அச்சமயத்தில் ஏரோதியானுடையபுத் திரிவந்து, ஏரோதுக்கும், அவனுடனே பந்தியிருந்த மற்றவர்களுக்கும் பிரியமுண்டாகும்படி நடனம்பண்ணினான், அதினால் இராசா அந்தக் கன்னியைநோக்கி, நீ என்னிடத்தில்வேண்டிய உகதைக்கேள், நான் உனக்குத்தருவேன்.—நீ என் இராச்சியத்திற் பாதிவரைக்கும் என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அதை உனக்குத்தருவேனென்று அவளுக்கு ஆணையிட்டுச்சொன்னான்.— உச அப்பொழுது அவன் வெளியேபோய், தன்மாதா விடத்தில், நான் என்கேட்கவேண்டுமென்று கேட்க, இவன், யோவான் ஸ்நானனுடைய தலை உடுயைக்கேளென்றான்.—பின்பு அவன் துரிதமாய் இராசாவினிடத்தில் திரும்பிப்போய், நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான்ஸ்நானனுடைய தலையை எனக்குத்தருவேண்டுமென்று கேட்டான்.—அதினால் இராசா மிகவுந்துக்கப்பட்டான்; ஆயினும் தான்இட்ட ஆணையினிமித்தமும், அவனுடனே பந்தியிருந்தவர்களினிமித்தமும் அவளுக்குஅதை மறுக்கமாட்டாமல்,— உஎ அவனுடைய தலையைகொண்டுவரும்படி தன்மெய்க்காவலரில் ஒருவனுக்குக்கட்டளையிட்டனுப்ப, அவன்போய், சிறைச்சாலையிலே யோ உஅவனுடைய சிரசைச்சேதித்து,—ஒருதாலத்தில் அவனுடைய தலையைக்கொண்டுவந்து அந்தக் கன்னிக்குக்கொடுத்தபொழுது, அவள் அதைத் உக தன்மாதாவுக்குக் கொடுத்தாள்.—பின்பு அவனுடைய சீவூர் அந்தச் செய்தியைக்கேட்டு, வந்து அவனுடைய உடலை எடுத்து ஒரு பிரேதகூய வறையில் வைத்தார்கள்.—அப்போஸ்தலர் யே சுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகளும் போதித்தவைகளுமாகியசெய்தியெய்கூலாம் அவளுக்கு விவரித்தார்கள்.—போகிறவர்களும் வருகிறவர்களும் மிகுதியானபடியால், அவர்கள் போசனம்பண்ணச் சாவகாசமில்லாமலிருந்தினிமித்தம் அவர் அவர்களைநோக்கி, நீங்கள் வனத்தைச்சேர்ந்தஇடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி வாருங்கென்றார்.— கூஉ பின்பு அவர்கள் படவிலேறி வனத்தைச்சேர்ந்தஇடத்தில் தனித்திருக்கும்படிபுறப்பட்டுப்போகுகளார்கள்.—அவர்கள் புறப்பட்டுப்போகிறதைச் சனங்கள் கண்டார்கள்; அவரை அறிந்த அநேகர், கரைவழியாய்ச் சகலபட்டணங்களிலுமிருந்துபோய், அவர்களுக்குமுன் அங்கே சென்றசூறு, அவரிடத்தில் கூடினார்கள்.—யேசு இறங்கினபொழுது திரளான சனங்களைக்கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியினால் அவர்கள்மேல் மனதுருகி, அநேக வி

சேஷங்களை அவர்களுக்கு உபதேசிக்கத்தொடங்கினார்.—சாயங்காலமானபொழுது அவருடைய கூதி சீவூர் அவரிடத்தில்வந்து, இதுவனத்தைச்சேர்ந்தஇடம், பொழுதும்போயிற்று:—இவர்கள் சுற்றியிருக்கிற நாட்டுக்குக் கிராமங்களுக்கும்போய், தங்களுக்காக ஆகாரத்தை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடும்: புசிக்கிறதற்கு இவர்களிடத்தில் ஒன்றுமில்லையென்று சொல்ல, அவர்களுக்குத்தரமாக அவர், நீங்களே இவர்களுக்குப் போசனங்கொடுங்கென்றார். அவர்கள் அவருடனே, இவர்களுக்குப்போசனங்கொடுப்பதற்கு நாங்கள்போய், இருநாறு தேனூரியப்பணத்துக்கு அப்பங்களை வாங்கிக்கொண்டுவரவேண்டுமாவென்றார்கள்.—அதற்கு அவர், உங்ககூட விடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கென்றுசொல்ல, அவர்கள் அறிந்து, ஐந்து அப்பமும் இரண்டுமீனும் இருக்கின்றவென்றார்கள்.—அப்பொழுது பந்தியாகச் சமஸ்தரையும் பகூசும்புல்லின்மேல் அவர்கள் உட்காரப்பண்ணும்படி, அவர் கட்டளையிட்டார்.—அப்படியே தூறு சம்பேராகவும், ஐம்பதுபேராகவும் வரிசைவரிசையாய் உட்கார்தார்கள்.—பின்பு அவர் அவ்வைச்சகது அப்பங்களையும், அவ்விரண்டுமீன்களையுமெடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து ஆசீர்வாதஞ்செய்து, அப்பங்களைப்பிட்டு, சனங்களுக்குமுன்வைக்கும்படி அவைகளைச் சீவூரிடத்தில் கொடுத்து, பின்பு அவ்விரண்டு மீன்களையும் அவர்கள் எல்லாருக்கும் பங்கிட்டார்.—எல்லாரும் சஉபுசித்துத் திருத்தியடைந்தார்கள்.—பின்பு அவர் சகூகள், சேஷமானவைகளையும், மீன்களில் மீந்தவைகளையும் பன்னிரண்டுகூடை நிறைய எடுத்தார்கள்.—அப்பங்களைப்புகித்த புருஷர் ஏறக்குச்சுறைய ஐயாயிரம்பேர்.—உடனே அவர், தாம் சசுகினங்களை அனுப்பிவிடுகையில், சீவூர் படவிலேறித் தமக்குமுன் அக்கரையிலுள்ள பெச்சாய்தாவுக்குப் போகுப்படி அவர்களைநெருக்கியேவினார்.—அவர்களை அனுப்பிவிட்டபின்பு, அவர் பிச்சுரார்த்தனைபண்ணும்படி ஒருமலைக்குப்போனார்.—சாயங்காலமானபொழுது, படவு கடலின் கடுசளவேசேர்ந்தது, அவர்கரையிலே தனித்திருந்தார்.—எதிர்காற்றானபடியினால் அவர்கள் தண்டுவலித் சஅது வருந்தக்கண்டு, இரவின் நாலாஞ்சாமத்திலே சமுத்திரத்தின்மேல் நடந்து, அவர்களைச்சேர்ந்து, அவர்களால் கடந்து போவதுபோற்காணப்பட்டார்.—அவர் சமுத்திரத்தின்மேல் நடப்பதை அசகவர்கள் கண்டபொழுது, அது ஒருஆவேசமென்றெண்ணி ஒலமிட்டார்கள்.—எல்லாரும் அவரைக்கண்டு கலங்கினார்கள்.—உடனே அவர் அவர்களுடனேபேசி, திடன்கொள்ளுங்கள்; பயப்படாதிருங்கள்: நான்தானென்றார்.—அவர் அவர்களுக்கிரந்தபடவிலேற, காற்றுஅமர்ந்தது: அதினால் அவர்கள் தங்கள் உள்ளத்தில் மிகவும் அதிக

(உக) மத்.யச.சு. ஆதி.சய.உய. (உகூ) எஸ்த.டு.கூ.சு. (உசு) மத்.யச.கூ. (கூய) ஹூக்.கூ.ய. (கூக) மத்.யச.யகூ. (கூஉ) மத்.யச.யகூ. (கூச) மத்.கூ.கூ. ஹூக்.கூ.யகூ. (கூடு) மத்.யச.யடு. (கூஎ) எண்.யகூ.யகூ.உஉ. உ.இரா.ச.சகூ. (கூஅ) மத்.யச.யஎ. ஹூக்.கூ.யகூ. (சக) க.சாமூ.கூ.யகூ. மத்.உசு.உசு. (சகூ) மத்.யச.உஉ. (சஎ) மத்.யச.உகூ. (சஅ) ஹூக்.உசு.உஅ.

இட மாய்ப் பிரயித்து ஆச்சரியங்கொண்டார்கள்.—அவர்கள், இருதய கடினத்தினிமித்தம், அப்பங்களின் அற்புதத்தின்மேல் சிந்தனைவைக்கவில்லை.—அவர்கள் அக்கரைக்கோடி, கெனேசரெத்ருசா நாட்டுக்கு வந்து கரைசேர்ந்தார்கள்.—அவர்கள் படவைவிட்டிறங்கினவுடனே சனங்கள் அவர்களை அறிந்து,—அந்தத்திசையெங்கும் ஒடி, படுகையோடே பிணியாளிகளைச் சும்ந்து, அவர் வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களுக்குக் கொண்டு வந்தார்கள்.—அவர் பிரவேசித்த கிராமம், நகரம், நாடு எவைகளோ, அவைகளின் சந்தைகளில் பிணியாளிகளை வைத்து, அவர்கள் அவருடைய வஸ்திரத்தின் ஓர்த்தை மாத்திரத்தொடும் படிக்கு அவரை வேண்டினார்கள்: அவரைத் தொடர்வார் யாவருஞ் சொஸ்தமடைந்தார்கள்.

எ. அதிகாரம்.

க. கைகழுவாமல் புசிப்பதைக் குறித்து வாக்குவாதஞ்செய்தல்: யுக. மனுஷனை அசுசிப்படுத்துவதினைத் தென்று காட்டல்: உச. ஐரோபெனீக் கிய கன்னியைக் குணமாக்கல்: கூக. செவிடனுந் தெற்றுவாயனுமான ஒருவனைச் சொஸ்தப்படுத்தல்.

பின்பு யெருஷலேயிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரிற் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.—அவருடைய சேஷரிற் சிலர், கழுவாமல் அசுத்தமாயிருக்கிற கைகளோடே புசிப்பதைக்கண்டு குறைபாசுண்டார்கள்.—பரிசேயரும், மற்ற யூதர் எல்லாரும் முதியோருடைய பாரம்பரை முறைமைகளைக் கைக்கொள்ளுகிறவர்களைத் தலால், அடிக்கடி கைகழுவாமல் புசியார்கள்.—அன்றியும் அவர்கள் சந்தைகளினின்று வந்தால் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கமாட்டார்கள். சலபாத்திரங்களையும், குடங்களையும், செப்புப் பாத்திரங்களையும், மஞ்சங்களையும் கழுவி, மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையுங்கைக்கொள்ளுவார்கள்.—ஆதலால் அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரைநோக்கி, உம்முடைய சேஷர்கைகழுவாமல் போசணம் பண்ணி, முதியோருடைய முறைமையை மீறி நடக்கிறதென்னென்று கேட்க,—அவர் அதற்குத்தரமாக, நீங்கள் தேவனுடைய கட்டளையை விட்டு, குடங்களையுஞ் சலபாத்திரங்களையுங்கழுவி, மற்றும் இவ்விதமான அநேக கிரியைகளைச் செய்து, மனுஷருடைய பாரம்பரை முறைமைகளைக் கைக்கொண்டிருக்கிறீர்கள்.—ஆ, கபடிகளாகிய உங்களைக் குறித்து, “இந்தச் சனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கணம்பண்ணுகிறீர்கள், இவர்களுடைய இருதயமோ எனக்குத் தராமாயிருக்கின்றது.—ஆனாலும் மனுஷன்கற்பித்தவதிகளையே விதியென்று போதித்து, விருதாவாக் எனக்கு ஆராதனை செய்து வருகிறீர்கள்,” என்று, ஏசாயா தீர்க்கதரிசனவாக்கியங்களை நன்றாய்ச்

சொன்னென்றார்.—பின்பு அவர் அவர்களுடைய உங்கன்பாரம்பரை முறைமையைக் காத்துக் கொள்ளும்படிக்கு, நீங்கள் பிரத்தியட்சமாய்த் தேவனுடைய கட்டளையை விலக்குகிறீர்கள்.—“உன் பிதாவையும் உன் மாதாவையும் கணம்பண்ணவேண்டும்,” என்றும், “பிதாவையாயினும் மாதாவையாயினும் நிந்திப்பவன் கொலை செய்யப்படவேண்டும்,” என்றும், மோசே சொன்னானே.—ஒருவன் தன் பிதாவிடத்திலாயினும் மாதாவிடத்திலாயினும், உமக்கு என்னாலே உதவுகிறதே துண்டோ, அது, காணிக்கையென்ற ருத்தங்கொள்ளும் கொட்பானுவதாகவென்னும் வாக்கைச் சொன்னால்,—பின்பு அவன் தன் பிதாவுக்குத் தன் மாதாவுக்கும் உதவி செய்யவேண்டுமென்று உதவியென்று நீங்கள் உத்தரவுகொடுத்து, இவ்விதமாய்க் கற்பித்த உங்கன்பாரம்பரை முறைமையினால் தேவனுடைய வாக்கை விலக்குகிறீர்கள்: அப்படியே நீங்கள் அநேக காரியங்களைச் செய்து வருகிறீர்களென்று சொல்லி,

பின்பு அவர் எல்லாச் சனங்களையும், அழைத்துச் சென்று, நீங்களெல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணர்ந்து கொள்ளுங்கள்.—ஒரு மனுஷனுக்குப் புறம்பாயிருந்து, உட்படுவதொன்றும் அவனை அசுசிப்படுத்தமாட்டாது: அவன் உள்ளத்தினின்று புறப்படும் பொருள்களே அவனை அசுசிப்படுத்துகின்றன.—கேட்கிறதற்கு ஒருவன்காதுள்ளவனுக்குக் கேட்கக்கடவென்றார்.—பின்பு அவர் சவனங்களை விட்டு, வீட்டில் பிரவேசித்த பொழுது, அவருடைய சேஷர் அந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் வினாவினார்கள்.—அவர்களே நோக்கி அவர், நீங்களும் புத்தியில்லாதவர்களா; புறம்பாயிருக்கிற யாவும் மனுஷனுக்கு உட்படுவதினால், அவனை அசுசிப்படுத்தமாட்டாதென்பதை நீங்கள் உணரவில்லையா.—அது அவனுடைய இருதயத்திலே பிரவேசியாமல் வயிற்றில் பிரவேசித்து, அதினின்று, எல்லாப் போசணங்களையும் கழிக்கும் வழியாய்ப் புறப்படுகின்றதென்றார்.—பின்னும், மனுஷனுடைய உள்ளத்தினின்று புறப்படுகிறதே அவனை அசுசிப்படுத்துகின்றது.—மனுஷனுடைய உள்ளமாகிய இருதயத்தினின்று தூர்ச்சிந்தனை, விபசாரம், வேசைமார்க்கம், கொலை, களவு, பொருளாசை, பகை, வஞ்சகம், இச்சை, உட்பொருமை, தூஷணம், அகங்காரம், மதிக்கேடு என்னுமிவைகள் புறப்படுகின்றன:—தீமையான உருவைகளெல்லாம் உள்ளத்தினின்று புறப்பட்டு, மனுஷனை அசுசிப்படுத்துகின்றனவென்றார்.

பின்பு அவர் எழுந்து அவ்விடம் விட்டுத் தீறு உச சீதோனின் எல்லைகளுக்குப் போனார்; அங்கே அவர் ஒரு வீட்டில் பிரவேசித்த பின்பு ஒரு வருந்தம்மை அறியாமலிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமலிருந்தது.—ஐரோபெனீக் கிய தேசத்திற் பிறந்த ஒரு கிரேக்க ஸ்திரீக்

(கூஉ) மத்.யச.கூச. (கூச) மத்.க.உக. அப்.யுக.யஉ.—(எ. அதி. க.) மத்.யுக.க. (கூ) மத்.யுக.உ. (எ) ஏசா.உக.யுக. மத்.யுக.அ. (ய) யாத்.உய.யஉ. உபா.கூ.யசு. மத்.யுக.ச. யாத்.உக.யஎ. லேவி.உய.க. நீதி.உய.யஉ. (யச) மத்.யுக.கூ. (யச) மத்.யுக.ய. (யச) மத்.யுக.யுக. (யஎ) மத்.யுக.யுக. (உக) ஆதி.கூ.கூ. மத்.யுக.யுக. (உச) மத்.யுக.உக.

உச கு அசத்தஆவிபிடித்த மகளிருந்தான்.—அந்தஸ்திரி அவரைக்குறித்துக் கேள்விப்பட்டபொழுது, வந்து அவருடையபாதத்தில் விழுந்து, தன் மகளிலிருந்து பிசாசைத்துரத்தவேண்டுகென்று உஎ அவரை வேண்டிக்கொண்டான்.—யேசு அவனை நோக்கி, முதலாவது பிள்ளைகள் திருத்தியாகட்டு: பிள்ளைகளுடைய ஆகாரத்தை எடுத்துநாய்களுக்குப் போடுகிறது தகாதென்று சொல்ல, —உஅ அவருக்குத்தரமாய் அவன், கர்த்தாவே, அதுமெய்: போசனபீடங்களின்கீழிருக்கிற நாய்கள், பிள்ளைகள் விட்ட உச்சிட்டங்களைத்தின் உக னுமேயென்றான்.—அவர் அவனைநோக்கி, இந்த வாக்கினியித்தம் நீ போ, பிசாசு உன் மகளைவிட்டு உக னுமேயென்றான்.—பின்பு அவன் தன்வீட்டிலே போய்ச்சேர்ந்தபொழுது, பிசாசு அகன்றுபோய்நின்றபொழுதும், தன் மகன் கட்டிலின்மேல் படுத்திருக்கிறதையுங்கண்டான்.

௩௧ பின்பு அவர் தீறுசீதோன் எல்லைகளைவிட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியென்னுந்தேசத்தின் எல்லைகளின்வழியாய்த்திரும்பவுக் கவிலேயாக் ௩௨ கடலருகேவந்தார்.—அங்கே கொன்னையையுடைய செவிடனை அவரிடத்திற்கொண்டெவந்து, அவர் தமது கையை அவன்மேல்வைக்கும் படிக்கு அவரை வேண்டிக்கொண்டார்கள்.— ௩௩ அப்பொழுது அவர் சனக்கூட்டத்தைவிட்டு அவனை ஒருபுறத்தில் அழைத்துப்போய், தம்முடைய விரல்களை அவனுடையகாதுகளிலேவைத்து, ௩௪ உமிழ்ந்து, அவனுடையநாவைத்தொட்டு, —பின்பு வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு, எப்பத்தாவென்றார், எப்பத்தாவென்பதற்குத் திறக்கப்படுவதாகவென்பது அருத்த ௩௫ மாம்.—உடனே அவனுடைய காதுகள் திறக்கப்பட்டன, அவன் நன்றாய்ப்பேசத்தக்கதாக அவ ௩௬ னுடைய நாவின் கட்டு நீக்கப்பட்டது.—பின்பு அதை ஒருவருக்குள் சொல்லாதபடிக்கு அவர்களுக்குக்கட்டினாயிட்டார்: அவர் எவ்வளவாய்க் கட்டினாயிட்டாரோ, அவ்வளவளவிகமாக அவர் ௩௭ கள் பிரசித்தம்பண்ணினார்கள்.—அவர்கள் மிகவும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு, எல்லாம் நன்றாகச்செய்கிறார்: செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும் பண்ணுகிறாரென்று சொல்லிக்கொண்டார்கள்.

அ. அதிகாரம்.

௧. கிறிஸ்துச் சனங்களைப்போஷித்தல்: ய. ஆகாயத்திலுள்ள அடையாளத்தைக்காட்டாது மறுத்தல்: யச. புனித்தமாவைக்குறித்து எச்சரித்தல்: உஉ. குருடனுக்குப் பார்வை அருளல்: உஎ. தாம் கிறிஸ்துவென்று அறிக்கையிட்டல்: ௩௧. தமது மரணவேதனையை முன்னுரைத்தல்: ௩௪. தம்மைப் பின்பற்றுகிறவர்கள் நிலைநிற்கும்படி உற்சாகப்படுத்தல்.

அக்காலத்திலே சனங்கள் திரளாகவந்து, போச

னம்பண்ணுகிறதற்கு ஒன்றுமில்லாதிருந்தபொழுது, யேசு தம்முடைய சீஷரை அழைத்து, அவர்களுடனே,—இந்தச்சனங்கள் என்னிடத்தில் மூன்றுநாளாய்த் தரித்திருக்கிறார்கள், போசனம்பண்ணுகிறதற்கு இவர்களுக்கு ஒன்றுமில்லை, இவர்களைக்குறித்து நான் பரிதாபப்படுகிறேன்: இவர்களிற் சிலர் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்களே.—நான் இவர்களைப் பட்டினியாய்த் தங்கள் வீடுகளுக்கு அனுப்பிவிட்டால் வழியிலே சோர்ந்துபோவார்களென்று சொல்ல, —சீஷர் அவருக்குத்தரமாக, இவர்களைத்திருத்திப்படுத்துவதற்கு ஒருவன் இந்தவனத்தில் அப்பங்கன் சம்பாதிப்பதெப்படியென்றார்கள்.—அதற்கு அவர், எத்தனை அப்பங்கன் உங்களிடத்திலுண்டென்றுகேட்க, ஏழு என்றார்கள்.—அப்பொழுது அவர் சனங்களைத்தரையிலே பத்தியிருக்கக்கட்டினாயிட்டும், அந்த ஏழு அப்பங்களுக்கும் எடுத்து, ஸ்தோத்திரஞ்செய்து, அவைகளைப்பிட்டு, அவர்களுக்கு முன் வைக்கும்படி அவைகளைத் தம்முடைய சீஷரிடத்தில்கொடுக்க, அவர்கள் சனங்களுக்கு முன் வைத்தார்கள்.—அன்றியுஞ் சில சிறுமீன்கள் அவர்களிடத்திலிருந்தன: அவர் ஆசீர்வாதஞ்சொல்லியபின்பு அவைகளையும் பரிமாறும்படிக்குக்கட்டினாயிட்டார்.—சனங்கள் புகித்துத்திருத்தி அடைந்தார்கள்: சேஷமானவைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள்:—புகித்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேர்.

பின்பு அவர்களை அனுப்பிவிட்டு, உடனே தம்முடைய சீஷருடன் படவிலேறி, தம்மனுதாவின் எல்லைகளில்வந்தார்.—அப்பொழுது பரிசேயர் புறப்பட்டெவந்து அவருடனேதருக்கிக்கத்தொடங்கி, அவரைப் பரிசேயர்க்கும்படி அவரிடத்தில் ஆகாயத்தில் ஒரு அடையாளத்தைக்கேட்டார்கள்.—அவர் தமது ஆவியில் பெருமூச்சுவிட்டு, இந்தச்சந்தியார் ஏன் ஒரு அடையாளத்தைக் கேட்கிறார்கள்; இந்தச்சந்தியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாக உங்களுக்குச் சொல்லுகிறேனென்றுசொல்லி,—அவர்களைவிட்டுத்திரும்பவும் படவிலேறி அக்கரைக்குப்போனார்.

சீஷர் அப்பங்களைக்கொண்டுபோக மறந்தியிருந்தார்கள், படவில் ஒரு அப்பம்பாத்திரம் அவர்களிடத்திலிருந்தது.—அவர் அவர்களைநோக்கி, நீங்கள் பரிசேயருடைய புனித்தமாவையும், ஏரோதின் புனித்தமாவையும் குறித்து எச்சரிக்கையாயிருக்கின்றீர்கள்.—அவர்கள், நாம் அப்பங்குகளைக் கொண்டெவராததினாலோ பேசுகிறாரென்று சொல்லி, தங்களுக்குள்ளே யோசித்துக்கொண்டிருந்தார்கள்.—யேசு அதை அறிந்து அவர்களைநோக்கி, உங்களிடத்தில் அப்பங்களில்லாததினால் நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறதென்

(௩௧) மத்.யெ.௨௧. (௩௨) மத்.க.௩௨. (௩௩) யோவா.௧.௧. (௩௪) யோவா.௧௧.௩௩.௩௪. (௩௫) ஏசா.௬௫.௫.௬. மத்.யெ.௫.—(அ. அதி. ௧.) மத்.யெ.௩௨. (௫) மத்.யெ.௩௪. (எ) மத்.யெ.௧௧. (ய) மத்.யெ.௧௧. (யச) மத்.யெ.௩௩. (௩௪) மத்.யெ.௩௪.

ன; இதுவரைக்கும் அறியாமலும் உணராமலுமிருக்கிறீர்களா, இதுவரைக்கும் உங்களுடைய இயற்கையாக கடினமாயிருக்கின்றதா.—கண்களிருந்துங்காணாமலிருக்கிறீர்களா, காதுகளிருந்துங்கேளாமலிருக்கிறீர்களா, நீங்கள் நினைவுகூரவில்லையா.—ஐயாயிரம்பேருக்குள்ளே நான் ஐந்து அப்பங்களைப் பிட்டுக்கொடுத்தபொழுது, எத்தனைகூடையிறைந்ததுணிக்கைகளை எடுத்தீர்களென்று அவர்களைக்கேட்க, அவர்கள் அவருடனே, உய்ப்பன்னிரண்டு என்றார்கள்.—நாலாயிரம் பேருக்குள்ளே ஏழு அப்பங்களை நான்கொடுத்தபொழுது, எத்தனைகூடையிறைந்ததுணிக்கைகளை எடுத்துக்கொண்டீர்களென்றதற்கு, அவர்கள் ஏழு என்றார்கள்.—அவர் அவர்களைநோக்கி, நீங்கள் உணராமலிருக்கிறதென்னவென்றார். ௨௨ பின்பு அவர் பேச்சாயிதாவுக்கு வந்தார்; சிலர் ஒருருடனே அவரிடத்திற்குக் கொண்டு வந்து, அவனைத்தொடும்படிக்கு அவரை வேண்டிக்கொண்டார்கள்.—அப்பொழுது அவர் அந்தக் குருடனுடையகையைப் பிடித்து, பட்டணத்துக்குப்புறம்பே அவனை நடத்திக்கொண்டபோய், அவனுடைய கண்களில் உமிழ்ந்து, தம்முடைய கைகளை அவன்மேல்வைத்து, ஏதாயி உசனுங் காண்கிறயாவென்று கேட்க,—அவன் ஏறிட்டுப்பார்த்து, உலாவுகிற மனுஷரை மரங்களைப்போலக்காண்கிறேனென்றார்.—அவர்கிரும்பவுந் தம்முடைய கைகளை அவனுடையகண்களின்மேல் வைத்து, ஏறிட்டுப்பார்க்கச்செய்தார்: அப்பொழுது அவன்சொஸ்தமடைந்து, உசுயாவையுந் தெளிவாய்க்கண்டான்.—அவர், நீ பட்டணத்தில் பிரவேசியாமலும், பட்டணத்தில் ஒருவனுக்கும் இதைச் சொல்லாமலுமிருவென்று சொல்லி, அவனை விட்டிற்கு அனுப்பிவிட்டார். ௨௪ யேசு, தம்முடைய சீஷரோடே அவ்விடம் விட்டு, பிவிப்புசேசாரியாப்பட்டணத்தைச்சேர்ந்தகிராமங்களுக்குப்போனார்: வழியில் அவர்தம்முடைய சீஷரைநோக்கி, என்னைக்குறித்து மனுஷர் என்ன சொல்லுகிறீர்களென்று கேட்டார்.—அதற்குத்தரமாக அவர்கள், சிலர் உம்மையோவான்ஸ்நானென்றும், சிலர் உம்மைஇலீசாவென்றும், சிலர் உம்மைத்தீர்க்கதரிசிகளில் ஒருவரென்றுஞ் சொல்லுகிறீர்களென்றார்கள்.— ௨௬ பின்பு அவர் அவர்களுடனே, நீங்கள் என்னை ஆரென்றுசொல்லுகிறீர்களென்றார்; அதற்குத்தரமாகப்பேதரு, நீரே கிறிஸ்து என்றார்.—அப்பொழுது தம்மைக்குறித்து அதை ஒருவருக்குஞ் சொல்லாதபடிக்கு உறுதியாய் அவர்களுக்குக் கட்டினையிட்டார்.—பின்பு மனுஷத்திரன் மிகுந்தவேதனை அனுபவிக்கவும், முதியோர், பிரதான ஆசாரியர், வேதபாரகர் என்பவர்களால் தள்ளப்பட்டவும், கொலைசெய்யப்பட்டவும், மூன்றுநாள்குள் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டமென்று அவர்களுக்குத்தெரிவிக்கத்தொடங்கினார்.—பிர ௧௨ சித்தமாய் அதைச் சொன்னதினிமித்தம் பேதரு அவரை ஒருபுறத்தில் அழைத்துப்போய், கடிந்துகொள்ளத்தொடங்கினான்.—அவர்கிரும்பித்தம் ௧௧ முடைய சீஷரைப்பார்த்து, என் பதேருவிடத்தில், சாத்தானே, நீ என் பிறகேபோ: நீ தேவனுக்கேற்றவையையெல்ல, மனுஷருக்கேற்றவையகளைச் சிந்திக்கிறயென்றுசொல்லி அவனைக்கடிந்துகொண்டார்.

பின்பு அவர்தம்முடையசீஷருடனே சனங் ௧௪ களை அழைத்து, என்னைப்பின்பற்றிநடக்க ஒருவன் விரும்பினால் தன்னைவெறுத்து, தன் சிவ்வையைஎடுத்துக்கொண்டு, என்னைப்பின்பற்றக்கடவன்.—தன் பிராணனை இரட்சிக்கவிரும்புகிற ௧௫ வன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமும், சுவீசேஷத்தினிமித்தமும், தன்பிராணனை இழந்துபோகிறவனோ அதை இரட்சிப்பான்.—மனு ௧௬ ஷன் உலகமுழுவதையுஞ் சம்பாதித்துக்கொண்டாலும், தன்பிராணனை இழந்துபோனால் அவனுக்கு என்னலாபம்.—ஒருமனுஷன் தன்பிராணனை மீட்கிறதற்கு என்னத்தைக்கொடுப்பான்.—ஆதலால் சோரமாரக்கமும், பாவமுமுள்ள இந் ௧௭ தச்சந்ததியாருக்குள் எவன், என்னிமித்தமும் என்வாக்குகளினிமித்தமும் இலச்சை அடைவானோ, அவனைக்குறித்து மனுஷத்திரன் பரிசுத்த தூதரோடே தன்பிதாவின்மகிமையெல்ல வரும்பொழுது இலச்சையடைவானென்றார்.

௧. அதிகாரம்.

௧. கிறிஸ்து வேற்றுருவமாதல். இலீசாஇன்னொருபதைநிச்சயித்தல்: யசு. ௨௨. மையுஞ் செவிமொன ஒரு ஆவியைத்தாரத்தல்: ௧௧. தாம்மரணமடைந்து உயிர்த்தெழுந்திருக்கிறதைத்தெரிவித்தல்: ௧௧. பெரியவன் இன்னொருபதை நிருணித்தல்: ௧௫. கிறிஸ்து உபதேசித்தல். அன்றியும் அவர் அவர்களுடனே, இங்கே நிற்கிறவர்களின் சிலர், தேவனுடைய இராச்சியம் வல்லமையோடே வருவதைக்காணுமுன் மரணமடைவதில்லையென்று மெய்யாக உங்களுக்குச் சொல்லுகிறேனென்றார். ஆறுநாள்குப்பின்பு யேசு பேதருவையும், உயாக்கோபையும், யோவானையுங்கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி உயர்ந்தமலையின்மேல் அவர்களை அழைத்துப்போய், அவர்களுக்குமுன் மறபுமாரார்.—அவருடையவஸ்திரம், பூமியிலுள்ள எந்தவண்ணனும் அத்தனைவெண்மையாக்கக்கூடாததாய், உரைந்தமழைபோல மிகவும் வெண்மையாகப்பிரகாசித்தது.—மோசையும் இலீசாவும் அவர்களுக்குத் தரிசினயாகி, யேசுவுடனே சம்பாவித்தார்கள்.—அப்பொழுது பேதரு யேசுவை நோக்கி, இரபீ, நாம் இங்கே நிற்க

(யசு) மத். யசு. ௨௨. லூக். ௧௨. யோவா. ௧. ௨௧. (உய) மத். யசு. ௧௧. (௨௨) மத். யசு. ௨௨. (௨௩) மத். யசு. ௨௨. (௨௪) மத். யசு. ௨௨. (௨௫) மத். யசு. ௨௨. (௨௬) மத். யசு. ௨௨. (௨௭) மத். யசு. ௨௨. (௨௮) மத். யசு. ௨௨. (௨௯) மத். யசு. ௨௨. (௩௦) மத். யசு. ௨௨. (௩௧) மத். யசு. ௨௨. (௩௨) மத். யசு. ௨௨. (௩௩) மத். யசு. ௨௨. (௩௪) மத். யசு. ௨௨. (௩௫) மத். யசு. ௨௨. (௩௬) மத். யசு. ௨௨. (௩௭) மத். யசு. ௨௨. (௩௮) மத். யசு. ௨௨. (௩௯) மத். யசு. ௨௨. (௪௦) மத். யசு. ௨௨. (௪௧) மத். யசு. ௨௨. (௪௨) மத். யசு. ௨௨. (௪௩) மத். யசு. ௨௨. (௪௪) மத். யசு. ௨௨. (௪௫) மத். யசு. ௨௨. (௪௬) மத். யசு. ௨௨. (௪௭) மத். யசு. ௨௨. (௪௮) மத். யசு. ௨௨. (௪௯) மத். யசு. ௨௨. (௫௦) மத். யசு. ௨௨. (௫௧) மத். யசு. ௨௨. (௫௨) மத். யசு. ௨௨. (௫௩) மத். யசு. ௨௨. (௫௪) மத். யசு. ௨௨. (௫௫) மத். யசு. ௨௨. (௫௬) மத். யசு. ௨௨. (௫௭) மத். யசு. ௨௨. (௫௮) மத். யசு. ௨௨. (௫௯) மத். யசு. ௨௨. (௬௦) மத். யசு. ௨௨. (௬௧) மத். யசு. ௨௨. (௬௨) மத். யசு. ௨௨. (௬௩) மத். யசு. ௨௨. (௬௪) மத். யசு. ௨௨. (௬௫) மத். யசு. ௨௨. (௬௬) மத். யசு. ௨௨. (௬௭) மத். யசு. ௨௨. (௬௮) மத். யசு. ௨௨. (௬௯) மத். யசு. ௨௨. (௭௦) மத். யசு. ௨௨. (௭௧) மத். யசு. ௨௨. (௭௨) மத். யசு. ௨௨. (௭௩) மத். யசு. ௨௨. (௭௪) மத். யசு. ௨௨. (௭௫) மத். யசு. ௨௨. (௭௬) மத். யசு. ௨௨. (௭௭) மத். யசு. ௨௨. (௭௮) மத். யசு. ௨௨. (௭௯) மத். யசு. ௨௨. (௮௦) மத். யசு. ௨௨. (௮௧) மத். யசு. ௨௨. (௮௨) மத். யசு. ௨௨. (௮௩) மத். யசு. ௨௨. (௮௪) மத். யசு. ௨௨. (௮௫) மத். யசு. ௨௨. (௮௬) மத். யசு. ௨௨. (௮௭) மத். யசு. ௨௨. (௮௮) மத். யசு. ௨௨. (௮௯) மத். யசு. ௨௨. (௯௦) மத். யசு. ௨௨. (௯௧) மத். யசு. ௨௨. (௯௨) மத். யசு. ௨௨. (௯௩) மத். யசு. ௨௨. (௯௪) மத். யசு. ௨௨. (௯௫) மத். யசு. ௨௨. (௯௬) மத். யசு. ௨௨. (௯௭) மத். யசு. ௨௨. (௯௮) மத். யசு. ௨௨. (௯௯) மத். யசு. ௨௨. (௧௦௦) மத். யசு. ௨௨.

பது நலம்: ஆதலால் இங்கே உமக்கும், மோசேசுக்கும், இலீசாவுக்கும் ஒவ்வொரு குடிசையாக மூன்று குடிசைகளை உண்டாக்குவோமென்றான்.—இவர்கள் மிகவும் பயந்தபடியினாலே, தான் பேசத்தக்கின்றனதென்று தனக்குத் தெரியாமலிருந்தது.—அப்பொழுது ஒரு மேகம் அவர்கள்மேல் நழுவிட்டது: இவர் எதைப்பாண குமாரன்: இவருக்குச் செவ்வகொடுங்கென்னும் வாக்கு அந்தமேகத்திலிருந்து பிறந்தது.—உடனே இவர்கள் சுற்றிப்பார்த்தபொழுது யேசுவையன்றி, தங்கவிட்டத்தில் வேறொருவரையும் காணவில்லை.—அவர்கள் மலையினின்றிற் குறிப்பொழுது அவர் இவர்களை நோக்கி, நீங்கள் கண்டவைகளை, மனுபுத்திரன் மரித்தோரினின்றி உயிர்த்தெழுந்திருப்பதற்கு ஒருவருக்கு ந்தொரிவிக்கவேண்டாமென்று கட்டளையிட்டார்.—இவர்கள் அந்தவாக்கைத் தங்கள் உள்ளத்தில் வைத்து, மரித்தோரினின்றி உயிர்த்தெழுதல் இன்னதென்றறியும்படி, ஒருவரை ஒருவர் வினாவினார்கள்.

யக பின்பு அவரை நோக்கி, முதலாவது இலீசாவரவேண்டிமென்று வேதபாரகர் சொல்லுகிறதென்றெனவென்று கேட்க, —அவர் அதற்குத்தரமாக, முன்பு இலீசாவந்து எல்லாவற்றையுஞ் சீர்ப்படுத்துவது மெய்தான்; அன்றியும் எழுதியிருக்கிறபடி மனுபுத்திரன் மிருந்த வேதனை அனுபவிக்கவும், யக அவமதிக்கப்பட்டவுமேவண்டும்.—இலீசாவந்தாயிற்றென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், அவனைக்குறித்து எழுதியிருக்கிற பிரகாரம், அவனை அவர்கள் தங்கள் இஷ்டப்படி செய்தார்களென்றார்.

யச பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபொழுது, அவர்களைச் சூழ்ந்த மிருந்த சனங்களையும், அவர்களுடனே வாதாமும் வேதபாரகரையும் கண்டிடார்.—சனங்களெல்லாரும் அவரைக்கண்டமாதிரத்தில் மிகவும் பிரமித்து, ஒடி, அவரைவந்தனஞ்செய்தார்கள்.—அப்பொழுது அவர் வேதபாரகரை நோக்கி, நீங்கள் இவர்களோடே என்னத்தைக்குறித்து வாக்குவாதம்பண்ணுகிறீர்களென்று கேட்க, —சனங்களில் ஒருவன் அதற்குத்தரமாக, போதகரே, ஊமையான ஆவியாற் பிடிக்கப்பட்ட என்மகனை உம்மிடத்தில் கொண்டுவர யசு தென்.—அந்த ஆவி அவனைப்பிடிக்கும் எவ்விடத்திலேயும் அவனை மோதுகின்றது: அவன்பற்களைக்கடித்துக்கொண்டு துரைதள்ளச்சொர்ந்துபோகிறான்: அதைத் துரத்தும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன்; அவர்களால் யக கூடாமற்போயிற்றென்றான்.—அப்பொழுது அவர், ஆ, விசுவாசமில்லாத சந்ததியாரே, எதுவரைக்கும் நான் உங்களோடிருப்பேன், எதுவரைக்கும் நான் உங்களைச்சகிப்பேன்; அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கென்று சொல்

ல, —அவர்கள் அவனை அவரிடத்திற்கொண்டு உய்வந்தார்கள்: இவன் அவரைக்கண்டமாதிரத்தில் தரையில் விழுந்து, துரைதள்ளிப்புரளத்தக்கதாக ஆவி அவனை அலக்கழித்தது.—அப்பொழுது அவர் அவனுடைய பிதாவை நோக்கி, இது இவன்மேல் வந்து எத்தனைநாளாயிற்றென்று கேட்க, அவன், இவன் சிறுபிராயமுதற்கொண்டிருக்கின்றது, —இவனை நாசப்படுத்துகிறதற்கு உடனே நேகந்தரம் அக்கினியிலுஞ் சலத்திலுந் தள்ளிற்று, நீர் ஏதாயினுஞ்செய்யக்கூடாமாகில் எங்கள்மேல் இரங்கி உதவியெய்யுமென்றான்.—யேசு உக அவனை நோக்கி, நீ விசுவாசிக்கக்கூடாமாகில், ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எவையுஞ் சித்தியாகுமென்றார்.—உடனே அந்தப்பொலகனுடைய உபபிதா உரத்த சத்தத்தோடே கண்ணீர்சொரிய, கர்த்தாவே, விசுவாசிக்கிறேன்; என் விசுவாசக்குறைவை நிறைவாக்கியருளுமென்றான்.—சனங்கள் திரண்டு ஒடிவருகிறதைக்கண்டு, யேசு அந்த அசுத்த ஆவியுடனே, ஊமையுஞ்செவிமொன ஆவியே, நீ இவனைவிட்டகன்றுபோ, இனி இவனிடத்திற் பிரவேசியாமற்போவென்று உனக்குக்கட்டளையிடுகிறேனென்று சொல்லி அதைக்கடிந்தார்.—அப்பொழுது அது சத்தமிட்டு, உக அவனை மிகவும் அலக்கழித்து, புறப்பட்டுப்போயிற்று: அவன் இறந்துபோனானென்று அநேகர் சொல்லத்தக்கதாக மரித்தவன்போலக் கிடந்தான்.—யேசு அவனுடைய கையைப்பிடித்து அவனைத்தூக்க, அவன் எழுந்திருந்தான்.—பின்பு அவர் உயிர்மீட்டிலேவந்தபொழுது, அவருடைய சீஷர் இரகசியமாய் அவரை நோக்கி, அதைத்தூர்த்த எங்களாலே கூடாமற்போனதென்னென்று கேட்க, —அவர் அவர்களை நோக்கி, வேண்டிதெவினாலும் உக உபவாசத்தினாலுமேயன்றி, மற்றொருவகையாலும் அந்த இனத்தைத்தூர்த்தக்கூடாதென்றார்.

பின்பு அவர் அவ்விடம்விட்டுப்பிரயாணப்பட்டு, கலிலேயாவின் வழியாய்ப்போனார்; அவர்தம்முடைய சீஷருக்கு உபதேசம்பண்ணவேண்டியதாயிருந்ததினால், ஒருவருந் தம்மைக்கண்டறியாதிருக்க விரும்பினார்.—மனுபுத்திரன் மனுஷருடைய கையில் ஒப்பிக்கப்படுவான், அவர்கள் அவனைக்கொலைசெய்வார்கள்; மரித்தபின் அவன் மூன்றாம்நாளில் எழுந்திருப்பானென்றார்.—அவர்களோ அந்தச்சொல்லை அறியவில்லை, அவரைவினாவும்பயந்தார்கள்.

பின்பு அவர்கப்பர்நாகூயிற்சேர்ந்து, ஒருவீட்டுக்கிடில் இருந்தபொழுது, அவர் அவர்களை நோக்கி, வழியிலே நீங்கள் எதைக்குறித்து உங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினீர்களென்று கேட்க, —அவர்கள், தங்களில் எவன்பெரியவனானென்று ஒருவரோடொருவர் வழியிலே வாக்குவாதம்பண்ணினபடியினாலே பேசாமலிருந்தார்கள்.—

(க) மத்.யெ.க. (யக) மல்.ச.ரூ. மத்.யெ.யி. (யஉ) சங்.உஉ.ச. ஏசா.இ.க.உ., தானி.க.உ.ச. ஓக்.உ.க.யக. பிலி.உ.எ. (யக) மத்.யக.யச. ஓக்.க.யெ. (யச) மத்.யெ.யச. ஓக்.க.க.எ. (யஎ) மத்.யெ.யச. ஓக்.க.க.ய. (உய) ஓக்.க.சஉ. (உக) மத்.யெ.உய. ஓக்.யெ.ச. யோவா.யக.சயி. (உஅ) மத்.யெ.யக. (கக) மத்.யெ.உஉ. ஓக்.க.சச. (கக) மத்.யெ.யக. ஓக்.க.சக.

கூடு அதினால் அவர் உட்காந்து, பன்னிருவரையும் அழைத்து, அவர்களைநோக்கி, ஒருவன் முந்தின வனாயிருக்கவிரும்பினால் அவன் எல்லாருக்கும் பிந்தினவனும், எல்லாருக்கும்பணிவிடைக்காரனாயிருக்கக்கடவனென்றுசொல்லி,—ஒருபின்னைய எடுத்து அவர்கள்மத்தியிலேநிறுத்தி, பின்பு அதை அணைத்துக்கொண்டு, அவர்களைநோக்கி,—இப்படிப்பட்டபின்னையினால் ஒன்றை என்னாமத்தினால் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னே ஏற்றுக்கொள்ளுகிறான்: என்னே ஏற்றுக்கொள்ளுகிறவனெனவனோ, அவன் என்னையல்ல, என்னே அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறானென்று.

கூஅ அப்பொழுது யோவான் அவரைநோக்கி, போதகரே, நமக்குப் பின்செல்லாதவன் ஒருவன், உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் தூரத்தக்கண்டோம்: அவன் நமக்குப்பின்செல்லாதபடியால் அவனைத் தடுத்தோமென்றுன்.—

கூக அதற்கு யேசு, நீங்கள் அவனைத்தடைப்படுத்த வேண்டாம்: என் நாமத்தினால் ஆச்சரியமானகிரியைகளைச் செய்கிறவன், என்னைக்குறித்துத்தீவிர சய குசொல்வது எனிதல்ல;—நமக்குவிரோதமாயிரா சக தவன் நம்முடைய பட்சத்திலிருக்கிறான்.—நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களாயிருப்பதினால், என் நாமத்தினியித்தம் ஒருவன், ஒருகலசத்தண்ணீர் உங்களுக்குக்கொடுத்தால், அவன்தன் பலனை இழந்துபோவதில்லையென்று மெய்யாக சஉ உங்களுக்குச்சொல்லுகிறேன்.—என்மேல் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு எவனாகிலும் இடறல் வரப்பண்ணுவதிலும், அவன்தன் கழுத்தில் ஏந்திரக்கல்லுக் கட்டப்பட்டுச் சமுத்திரத்தில் அமிழ்த்தப்படுவது அவனுக்கு சக நலம்.—உன்கை உனக்கு இடறல்வரப்பண்ணினால் அதைத் தறித்துவிடு.—நீ இரண்டுகையோடே அவியாத அக்கினி நரகத்திற்குப் போவதிலும், உணனும்ச் சீவனிற் பிரவேசிப்பது உனக்கு நலம்: அங்கே அவர்கள்புழு மடியாமலும், சடு அக்கினி அவியாமலிருக்கும்.—உன்கால்உனக்கு இடறல்வரப்பண்ணினால் அதைச்சேகித்து சக விடு.—நீ இரண்டுகாலோடே அவியாத அக்கினி நரகத்தில் தள்ளப்படுவதிலும், சப்பாணியாய்ச் சீவனிற் பிரவேசிப்பது உனக்கு நலம்: அங்கே அவர்கள்புழுமடியாமலும், அக்கினி அவியாமலிருக்கும்.—உன் கண் உனக்கு இடறல்வரப்பண்ணினால் அதைத் தோண்டிவிடு.— சஅ இரண்டுகண்ணோடே, மடியாதபுழுவும் அவியாத அக்கினியிருக்கிற நரகத்திலும் தள்ளப்படுவதிலும், ஒற்றைக்கண்ணையுடையவனுய்த் தேவனுடைய இராச்சியத்திற்குப் பிரவேசிப்பது உனக்கு நலம்.—எல்லாப்பலிகளும் உப்பினாலே சார

மாக்கப்படும், யாவனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.—உப்பு நல்லது, உப்புச் சார இயமற்றதேயானால் எதினால் அதற்குச் சாரமுண்டாக்குவீர்கள்; உங்களுக்குள்உப்புஉண்டாகும் படிசெய்யுங்கள், ஒருவரோடொருவர் சமாதானமாயிருக்கக்கடவீர்களென்றார்.

ய. அதிகாரம்.

க. மனைவியை அகற்றலைக்குறித்துத் தீர்ப்புச் சொல்லல்: யகூ. பின்னாகளை அங்கிகரித்தல்: யெ. ஐசுவரியமுள்ள வாலிபனுக்கு உணர்த்தல்: உஅ. சீஷருக்குண்டாகும் பலனை நிருணித்தல்: கூஉ. கிறிஸ்துத் தமது மரணத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லல்: கூஇயாக்கோபுயோவானென்பவர்களுடைய வேண்டதலை அங்கிகரியாமல் தள்ளல்: சக. குருடனுக்குப் பார்வை அருளல்.

பின்பு அவர் அவ்விடத்திலிருந்து புறப்பட்டு, சயோர்தானுக்கக்கரையான யூதேயாநாட்டின் எல்லையைச்சேர்ந்தார்: சனங்கள் திரும்பவும் அவரிடத்தில் கூடிவந்தார்கள்; அவர் தமது வழக்கத்தின்படி அவர்களுக்குத் திரும்பவும் உபதேசம் பண்ணினார்.

அப்பொழுது பரிசேயர் அவரைப்பரிட்சை செய்யும்படிக்கு அவரிடத்திலவந்து, புருஷன் தன் மனைவியைத்தள்ளிவிடுவது நியாயமாவென்று கேட்டார்கள்.—அவர்களுக்குத்தரமாக அவர், கூஇதைக்குறித்து மோசே உங்களுக்கென்ன கட்டளை கொடுத்தானென்றுகேட்க,—அதற்கு அவர்கள், தொடராமுறிகொடுத்து அவனை விடும்படிக்கு மோசே விதித்தானென்றார்கள்.—அப்பொழுது யேசு அவர்களுக்குத்தரமாக, உங்கள் இருதயகடினத்தினியித்தம் மோசே உங்களுக்கு இந்த விதியை எழுதினான்.—சிருஷ்டிகாலம்முதலோ தேவன் புருஷனும் ஸ்திரியுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.—“இனிமீத்தம் ஒருமனுஷன் தன் பிதாவையும் மாதாவையும் பிரிந்து, தன் மனைவியைப் பற்றிக்கொள்ளுவான்; அவர்கள் இருவரும் ஏகாங்கமாயிருப்பார்கள்:”—அப்படியே அவர்கள் இனி இருவராயிராமல் ஏகாங்கமாயிருக்கிறார்கள்.—ஆதலால் தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்கலாகாதென்றார்.—வீட்டில் அவருடைய சீஷர் அதைக்குறித்துத் திரும்பவும் அவரிடத்தில் வினவினார்கள்.—அவர் அவர்களுடனே, எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு வேறொரு ஸ்திரியை விவாகஞ்செய்தால், அவளுக்கு விரோதமாய் அவன் விபசாரம் பண்ணுகிறான்.—அன்றியும் மனைவியான உவன் தன் புருஷனைத்தள்ளி வேறொருவனை விவாகஞ்செய்தால் அவளும் விபசாரம்பண்ணுகிறானென்றார்.

(கூடு) மத். உய. உக. உஎ. (கூக) மத். யஅ. உ. (கூஎ) மத். ய. சய. (கூஅ) எண். யக. உஅ. (கூக) க. கொரி. யஉ. கூ. (சய) மத். யஉ. கூய. (சக) மத். ய. சஉ. (சஉ) மத். யஅ. க. (சக) உபா. யகூ. க. மத். இ. உக. (சச) ஏசா. சக. உச. (சக) லேவி. உ. யகூ. எசேச. சக. உச. (இய) மத். இ. யக. எபே. ச. உக. கொலோ. ச. ச. ரோ. யஉ. யஅ. உ. கொரி. யகூ. யக. எயி. யஉ. யச.—(ய. ஆதி. க.) மத். யகூ. க. யோவா. ய. சய. (உ) மத். யகூ. கூ. (ச) உபா. உச. க. மத். இ. கூக. (சு) ஆதி. க. உஎ. (எ) ஆதி. உ. உச. க. கொரி. கூ. யக. எபே. இ. கூக. (யச) மத். இ. கூஉ. லூக். யச. யஅ. ரோ. எ. கூ. க. கொரி. எ. ய. யக.

10. அப்பொழுது அவர் தொடுமபடி அவர்கள் பிள்ளைகளை அவரிடத்திற்கொண்டெவந்தார்கள்: சீலர் அவைகளைக் கொண்டெவந்தவர்களைக் கடிந்தார் யச கள்.—யேசு அதைக்கண்டு பிரியவீனப்பட்டி, அவர்களைநோக்கி, சிறுபிள்ளைகள் என்னிடத்திலவரவிடுங்கள், தடைபண்ணாதிருங்கள்: தேவனுடைய இராச்சியம் அப்படிப்பட்டவைகளுக்கேயுரியது.—எவனாலும் ஒருபிள்ளையைப்போலத் தேவனுடைய இராச்சியத்தைஏற்றுக்கொள்ளாதிருந்தால், அதிற் பிரவேசியானென்பதை மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சொல்லி,—பின்பு அவைகளை அணைத்து, தம்முடைய கைகளை அவைகள்மேல்வைத்து, அவைகளை ஆசீர்வதித்தார்.

11. பின்பு அவர் புறப்பட்டு வழிநடக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, முழங்காற்படியிட்டு, அவரைநோக்கி, நல்லபோதகரே, நித்திய சேவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான்

12. எனசெய்யவேண்டுகொண்டென்று கேட்டான்.—யேசு அவனைநோக்கி, நீ என்னை நல்லவரென்று ஏன் சொல்லுகிறாய்; தேவன் ஒருவரேயன்றி, நல்ல

13. வன் வேறொருவனுமில்லையே.—“விபாரஞ்செய்யாயாக, கொலைசெய்யாயாக, களவுசெய்யாயாக, பொய்ச்சாட்சிசொல்லாயாக, வஞ்சனைசெய்யாயாக, உன் பிதாவையும், உன் மாதாவையும் கணம்பண்ணுவாயாக,” என்னுள் கட்டளைகளை

14. உய அறிந்திருக்கிறாயென்றார்.—அவன் அவருக்குத் தரமாக, போதகரே, இவைகையெல்லாம் நான் என சிறுவயதுமுதல் கைக்கொண்டு வருகிறே

15. உகென்றான்.—அப்பொழுது யேசு அவனைப் பார்த்து, அவனில் அன்புகூர்ந்து, அவனுடனே, உன்னிடத்தில் ஒருகுறைவுண்டு: நீபோய், உனக்குண்டான யாவற்றையும் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரமண்டலத்திலே பொக்கிஷம் உனக்குண்டாகும்: பின்பு வந்து சிலுவையை எடுத்துக்கொண்டு, எனக்குப்பின் செல்

16. உலுவாயாகவென்றார்.—அவன் மிகுந்த பொருளையுடையவனாபடியால் அந்தவாக்கைக்கேட்டு விசனப்பட்டிப்போய்விட்டான்.

17. அப்பொழுது யேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீடரைநோக்கி, ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய இராச்சியத்திற் பிரவேசிப்ப

18. உசுது மிகவும் அரிதென்றார்.—சீலர் அவருடைய வாக்குகளைக்குறித்துப் பிரயித்தார்கள். பின்னும் யேசு அவர்களைப்பார்த்து, பிள்ளைகளை, ஐசுவரியத்தை நம்புகிறவர்கள் தேவனுடைய இ

19. டிராச்சியத்திற் பிரவேசிப்பது அரிது.—ஐசுவரியவான் தேவனுடைய இராச்சியத்திற் பிரவேசிப்பதிலும், ஒரு ஒட்டகம் ஊசியின்காதின்து

20. உசுழைவது எளிதென்றார்.—அவர்கள் மிகவும் பிரயித்து, அப்படியானால் யாவர் இரட்சிக்கப்படு

வாரென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.—யேசு அவர்களை நோக்கி, மனுஷரால் உள இதுகூடாது, தேவனுட்கூடாததல்ல: தேவன் எந்தக்காரியத்தையுஞ்செய்யவல்லவரென்றார்.

அப்பொழுது பேதுரு அவரைநோக்கி, நான் உயுகளெல்லாவற்றையும் விட்டு உம்மைப்பின்பற்றினேமே, பாருமென்று சொல்லத்தொடங்கினான்.—யேசு அதற்குத்தரமாக, என்னியித்த உகமுஞ்சுவிசேஷத்தினியித்தமும் வீட்டையாகிலும், சகோதரரையாகிலும், சகோதரிசையாகிலும், பிதாவையாகிலும், மாதாவையாகிலும், மனைவியையாகிலும், பிள்ளைகளையாகிலும், நிலங்களையாகிலும் விடுகிறவனெவனோ, அவன் துன்பத்தோடே,—வீடுகளையும், சகோதரரையும், சகோதரிசையையும், மாதாக்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும் தூறுமடங்கு அதிகம் இம்மையிலே பெறுவதுமன்றி, பரலோகத்திலே நித்தியசேவனையும் பெறுவான்.—முந்திரோராகிய அகேசர் பிந்திரோகுகரும், பிந்திரோர் முந்திரோருமாவார்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்றார்.

பின்பு அவர்கள் யெரூஷலேமுக்குப் பிரயாகூடணமாய்ப்போகையில், யேசு அவர்களுக்குமுன்னேநடந்தார்: அவர்கள் பிரயித்துப்பயத்தோடே அவருக்குப்பின்சென்றார்கள். அப்பொழுது அவர், பன்னிருவரையும் மறுபடியும் அழைத்து, தமக்கு நேரிடுங்காரியங்களை அவர்களுக்குத் தெரிவித்தார்.—பாருங்கள், யெரூஷலேமுக்குப் கூடபோகிறோம்; அங்கேமனுபுத்திரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாசரிடத்திலும் ஒப்பிக்கப்படுவான்; அவர்கள் அவனுக்கு மரணத்தண்டனைத்தீர்ப்புச்செய்து, அவனை அந்நியதேசத்தாரிடத்தில் ஒப்பிப்பார்கள்.—அவர்கள் அவனைப் கூசுபரிசாசம்பண்ணி, அவனை வாரிலால் அடித்து, அவன்மேல் துப்பி, அவனைக் கொலைசெய்வார்கள்: மூன்றாம்காளில் உயிர்த்தெழுந்திருப்பானென்றார்.

பின்பு செபேதேயுவின் புத்திரராகிய யாகூகோபும் யோவானும் அவரிடத்திலவந்து, போதகரே, நான்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டவை எங்களுக்குகருளிக்கெய்ய விரும்புகிறோமென்றார்கள்.—அதற்கு அவர், நான் உங்களுக்குக் கூசுசெய்ய நீங்கள் விரும்புகிறதென்னவென்று கேட்க,—அவர்கள் அவரைநோக்கி, நீர் மகிமை அடைக்கவிரும்பும்பொழுது எங்களில் ஒருவன் உமதுவலதுபாரிசத்திலும், மற்றவன் உமது இடதுபாரிசத்திலும் இருக்கும்படி அருள்செய்யவேண்டுமென்று விரும்புகிறோமென்றார்கள்.—யேசு அவர்களைநோக்கி, நீங்கள் கேட்டது உங்களுக்குத்தெரியவில்லை: நான் குடிக்கும் பாத்திரத்திலே குடிக்கவும், நான் பெற்றுக்கொள்ளும் ஸ்தானத்தைப் பெற்றுக்கொள்ளவும் உங்களாலாக

(10) மத். 10. 10. லூக். 10. 10. (11) மத். 10. 10. (12) மத். 10. 10. (13) மத். 10. 10. (14) மத். 10. 10. (15) மத். 10. 10. (16) மத். 10. 10. (17) மத். 10. 10. (18) மத். 10. 10. (19) மத். 10. 10. (20) மத். 10. 10.

கூக மாவென்றுகேட்க, -அவர்கள் அவருடனே, எங்கனாலாகுமென்றார்கள். அப்பொழுது யேசு அவர்களைநோக்கி, நான் குடிக்கும்பாத்திரத்தில் நீங்களுள் குடிப்பீர்களே; நான் பெற்றுக்கொள்ளும் ஸ்கானத்தை நீங்களும் பெற்றுக்கொள்வீர்களே. -ஆளுமும் எவர்களுக்கு ஆயத்தப்படுத்தப்பட்டதோ, அவர்களுையெய்னறி, மற்றவர்களை என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலுமிருக்கச்செய்யவனக்கு அதிகாரமில்லையென்பகருர். -மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின்மேலும் யோவான்மேலும் பிரியலீசு உணப்பட்டார்கள். -அப்பொழுது யேசு அவர்களை அழைத்து, அவர்களுடனே, புறத்தேசத்தாருக்குள் கர்த்தத்துவம்பெற்றவர்கள் அவர்களை ஆளுகிறார்கள்; பெரியோர்கள் அவர்கள்மேல் அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள்: இது உங்களுக்குத்தெரியும். -உங்களுக்குள் அப்படியிருக்கப்பட்டதோ: உங்களில் பெரியவனாகவிரும்புகிறவன், உங்கள் பணிவிடைக்காரனாகக்கடவன். -சச உங்களில் பிரதானியாக விரும்புகிறவன், எல்லாருக்கும் அடிமையாகக்கடவன். -மனுபுத்திரனும் பணிவிடைகொள்வதற்கல்ல, பணிவிடை செய்யவும், அநேகரை மீட்டுவது கிரயமாகத்தனது பிராணனைக்கொடுக்கவும் வந்தானென்றார்.

சசு பின்பு அவர்கள் யெரீகோவுக்குவந்தார்கள்: அவர் தமது சீஷரோடுந் திரளான சனங்களோடும் யெரீகோவினின்று புறப்பட்டிடு போகையில் திமேயுசின் புத்திரனாகிய பர்த்திமேயு என்னுள் குருடன் வழியருகே பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். -நாசரேத்தாரானாகிய யேசுவருகிறாரென்று கேள்விப்பட்டிடு அவன், யேசுவே, தாவீதின்புத்திரனே, என்மேலிரங்குமென்பது சொல்லிச் சத்தமிடத்தொடங்கினான். -அவன் பேசாதபடி அநேகர் அவனைக் கடிந்துகொண்டார்கள்: அவனோ, தாவீதின் புத்திரனே, என்மேலிரங்குமென்று அதிகமாய் உரத்தசத்தமிட்டான். -அப்பொழுது யேசு தரித்தாநின்று அவனை அழைத்துவரச்சொல்ல, அவர்கள் அந்தக்குருடனை அழைத்து, அவனுடனே, திடல்கொள், எழுந்திரு; அவர் உன்னை அழைக்கிறாரென்றார்கள். -உடனே அவன் தன்வஸ்திரத்தைத்தள்ளி, எழுந்து, யேசு வினிட்டுத்தில் வந்தான். -யேசு அவனைநோக்கி, உனக்கு நான் என்னசெய்யவிரும்புகிறாயென்றுகேட்க, குருடன், இரபூனி, நான் பார்வை அடையவேண்டுமென்றான். -இடையேசு அவனுடனே, நீ போ, உன் விசுவாசம் உன்னைச்சொஸ்தமாக்கிற்றென்றுசொல்லியமாதிரத்தில், அவன் பார்வையடைந்து, வழியிலே யேசுவைப் பின்பென்றான்.

யக. அதிகாரம்.

க கிறிஸ்து யெரூஷலேமுக்கு யாத்திரைசெய்தல்: யெ. அத்திமரத்தைச் சபித்தல்: யெ. தே

வாலயத்தினின்று வர்த்தகரை அகற்றல்: உய. விசுவாசத்தை மேன்மையாக்கல்: உஎ. பிரதான ஆசாரியர் முதலானவர்களை மவுனமாக்கல்.

அவர்கள் யெரூஷலேமுக்குச்சம்பித்து, ஒலீவ மலையினருகேயுள்ள பேத்பாகே பேதனிய என்னும் ஊர்களினிற் சேர்ந்தபொழுது, அவர் தம்முடைய சீஷரில் இருவரை நோக்கி, -உங்களுக்குகிரிப்புறத்திலுள்ள அந்தக்கிராமத்துக்குப்போங்கள்: நீங்கள் அதிற் பிரவேசித்தவுடனே ஒருவரும் ஏறமற்கட்டப்பட்டிருக்கிற ஒருகுட்டியைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டொருங்கள். -எவனாகிலும் உங்களுடனே, ஏனிப்படிச் செய்கிறீர்களென்றால், கர்த்தாவுக்கு இது வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவன் அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடவானென்று சொல்லி அவர்களை அனுப்பினார். -அந்தப்படி அவர்கள்போய், இரண்டொழை சந்திக்கும் வெளியிலேகைதவினருகே கட்டப்பட்டிருக்கிறகுட்டியைக்கண்டு அதின்கட்டவிழ்க்கிறபொழுது, -அங்கேநின்றவர்களினின்று அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் குட்டியின்கட்டவிழ்க்கிறீர்களென்றுகேட்க, -இவர்கள் யேசு தங்களுக்குட்டிக்கட்டளைப்படியே அவர்களுக்குச்சொல்ல, இவர்களைவிட்டுவிட்டார்கள். -இவர்கள் அந்தக்குட்டியை யேசு வினிட்டுத்திற் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களை விரித்தார்கள்; அவர் அதின்மேல் வீற்றிருந்தார். -அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்: சிலர் மரங்களின்களைகளைத்தறித்து வழியிலே பரப்பினார்கள். -முன்நடப்பாரும், பின்நடப்பாரும், கர்த்தருடைய நாமத்தினாலே வருபவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; ஓசன்னா: -கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற நம்முடையபிதாவாகிய தாவீதின் இராச்சியம் ஆகீர்வதிக்கப்படத்தக்கது. உன்னதமான ஸ்தானங்களில் ஓசன்னாவென்றுசத்தமிட்டார்கள். -யேசு யெரூஷலேயிலுந் தேவாலயத்திலும் பிரவேசித்தார்: அங்கே அவர் எல்லாவற்றையுஞ்சுற்றிப்பார்த்தபின்பு சாயங்காலமானபடியினால், பன்னிரு வருடன்புறப்பட்டிடுபேதனியவுக்குப்போனார்.

காலையில் அவர்கள் பேதனியினின்று திரும்பிவந்தபொழுது அவருக்குப் பசியுண்டாயிருக்கையில், -அவர் இலையையுடைய அத்திமரத்தைத் தூரத்திலேகண்டு, அதில் ஏதாயினும் காணலாமென்றெண்ணி அதினிடத்திற்சென்று, கனிகாலமல்லாமையால், இலைகளையெய்றிவேறென்றையும் அவர்காணவில்லை. -அப்பொழுது யேசு அதைப்பார்த்து, இனி ஒருபொழுதும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புகியாகிருக்கக்கடவென்றார். அவருடைய சீஷர் அதைக்கேட்டார்கள்.

அவர்கள் யெரூஷலேமுக்குவந்தபின்பு, யேயெடு

(சக) மத்.உய.உச. (சஉ) லூக்.உஉ.உடு. (சக) மத்.உய.உச.உஅ. லூக்.க.சஅ. (சடு) யோவா.யக.யச. பிலி.உ.எ. மத்.உய.உஅ. க.நீமோ.உ.க. நீத்.உ.யச. (சசு) மத்.உய.உக.டுஉ. மத்.க.உஉ. - (யக. அதி. க.) மத்.உக.க.(க)சங். ராய.உ.க. சங்.ர.சஅ.க.

ச தேவாலயத்திற்குப் பிரவேசித்து, தேவாலயத்தில் விற்போரையுக் கொள்வோரையுந்தரத்தி,காசுக் காரருடைய பீடங்களையும், புருவிற்கிறவர்களு லுடைய ஆசனங்களையுங்கவியுத்தார்.—எந்தப்பாத் திரத்தையாயினுச் தேவாலயத்தின் வழியாய்க் கொண்டுபோகிறதற்கு ஒருவனுக்கும் இடங்கொ டிக் கவில்லை.—அன்றியும் அவர், “என்வீடு எல் லாச்சாதிகளுக்கும் பிரார்த்தனைவீட்டுண்ணப்படும்,”என்றெழுதியிருக்கின்றதல்லவா; நீங்களோ அதைத்திருடர்களுக்கையாக்கினீர்களென்று அவர் யொருவருக்குப்போகித்தார்.—வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் அதைக்கேட்டு,அவரை நாசப்படுத் துகிறதற்குவகைதேடினார்கள்: ஆனாலுஞ்சனங்க ளெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித் து ஆச்சரியப்பட்டபடியினால், அவருக்குப் ப யக்காரர்கள்.—சாயங்காலமானபொழுது அவர் நக ரத்தைவிட்டுப்பறப்பட்டார்.

உய விடியற்காலையில் அவர்கள் திரும்பிவருகை யில்,அந்த அத்திமரம் வேரோடேபட்டுப்போன உக தைக்கண்டார்கள்.—பேதுரு சினைவடைந்து,அவ ரைநோக்கி, இரபீ, நீர் சயித்த அத்திமரம் பட்டுப் பட்டபோயிற்று, பாருமென்றான்.—அதற்குத்தரமாக யேசு அவர்களைநோக்கி, நீங்கள் தேவனை வி டுசுவாசித்துக்கொள்ளுங்கள்.—யாவலையினும் இந் த மலையைநோக்கி, நீ போர்ந்து சமுத்திரத்தில்வி டுமாயாகவென்று சொல்லி, தன் இருதயத்தில் ஐயமின்றித் தான்சொன்னபடி நடக்குமென்று விசுவாசித்தால், அவன் சொல்லியபடியே அவ னுக்காகுமென்று மெய்யாக உங்களுக்குச்சொல் லுகிறேன்.—ஆதலால் நீங்கள் பிரார்த்தனைபண் ணும்பொழுது, நீங்கள் வேண்டிக்கொள்ளும்யா வையும்பெறவோமென்றுவிசுவாசியுங்கள்,அப் பொழுது அவைகள் உங்களுக்குக்கிடைக்கு மென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.— உடுபரமண்டலத்திலுள்ள பிதா உங்கள் குற்றங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி நீங்கள் பிரார்த்த னைபண்ண எழுந்து நிற்கையில், ஒருவன்மேல் உங்களுக்குக் குறைவுண்டானால், மன்னியுங் கள்.—நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பர மண்டலத்திலுள்ள உங்கள் பிதாவும் உங்களுக்கு மன்னியாரென்றார்.

உஎ அவர்கள் திரும்பவும்பெருவுலேழுக்குவந்து அவர் தேவாலயத்தில் உலாவுகையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் முதியோரும்வந்து, உஅ எந்த அதிகாரத்தைக்கொண்டு நீர் இவைகளைச் செய்கிறீர், இப்படிப்பட்டவைகளை நீர்செய்யும் படிக்கு இந் அதிகாரத்தை உமக்குத்தந்தவர்யா உக வரென்று அவரிடத்தில் கேட்டார்கள்.—அதற்கு யேசு உத்தரமாக, நானும் உங்களிடத்தில் ஒன் றுகேட்கிறேன், அதை நீங்கள் எனக்குச்சொன் னீர்களானால் நான் இவைகளைச்செய்யும்அதிகா ரம் ஏதென்று உங்களுக்குச்சொல்லுவேன்.—

யோவான் கொடுத்த ஞானஸ்நானம் தேவனு கய லோ, மனுஷராலோ உண்டாயிற்று; அதைச் சொல்லுங்கனென்றுகேட்க,—அவர்களுக்களுக் கக குள், அது தேவனுடையிற்றென்றேருமா னால், இவர் ஏன் அவனை விசுவாசிக்கவில்லை யென்பார்;—அது மனுஷராலுண்டாயிற்றென்று உஉ சொல்லவும்,சமஸ்த சனங்களும் யோவானைத் தீர்க்கதரிசி யென்றெண்ணுகிறபடியினாலே, ச னங்களக்குப் பயப்படுகிறோமென்று யோசித் து,—யேசுவைநோக்கி, எங்களுக்குத்தெரியா கக தென்றார்கள். அப்பொழுது யேசு அவர்களுட ன், நானும் இவைகளைச்செய்யும்அதிகாரம் இன் னதென்று உங்களுக்குச்சொல்லேனென்றார்.

யெ. அதி.காரம்.

க. திராட்சத்தோட்டத்தை உவயித்தல்: யகூவரிப் பணத்தைக்குறித்துப் பரிசேயரை மவுனமாக்கல்: யஅ. மரித்தோர் உயிர்த்தெழுதலைக்குறித் துச்சதுசேயரை மவுனமாக்கல்: உஅ. பிரதான கட்டளைய நிருணித்தல்: கடு. வேதபாரகர் உத்தரம் கொடாதபடி அவர்களை வெல்லல்: கூஅ. அவர்களுடைய தூக்குணத்தை வெளிப் படுத்தல்: சக. விதவையின் காணிக்கையைப் புகழ்தல்.

பின்பு அவர் அவர்களிடத்தில் உவமைகளைச் சொல்லத்தொடங்கினார். ஒருமனுஷன் ஒருதிரா ட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச்சூழவே லி அடைத்து, அதில் ஆலையைநாட்டி, ஒருகோ புரத்தைக்கட்டி, பின்பு அதைத் தோட்டக்காரர் வசமாய்விட்டுப் புறத்தேசத்துக்குப்போனான்.—பருவகாலத்தில் அந்தத் திராட்சத்தோட்டத்தின் கனிகளின் பங்கைத் தோட்டக்காரரிடத்தி லேவாங்கிவரும்படி, அவன் ஒரு பணிவிடைக் காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.—அவர் கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பினார்கள்.—பின்பு அவன் வேறொரு ப ணிவிடைக்காரனை அவர்களிடத்தில் அனுப்ப, அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானம்பண்ணி அனுப்பினார் கள்.—மறுபடியும் அவன் வேறொருவனை அனுப் பி, அவனை அவர்கள் கொலைசெய்தார்கள்; இப் படி அநேகரிற்சிலரை அடித்து, சிலரைக்கொலை செய்தார்கள்.—அவனுக்கு ஒரே அன்பான குமா ரனிருந்தான், இவனுக்கு அஞ்சுவார்களென்று கடைசியில் இவனையும் அவர்களிடத்தில் அ னுப்பினான்.—அந்தத்தோட்டக்காரர், இவன் சு தந்தரவாளி; இவனைக் கொலைசெய்வோம், வா ருங்கள். இவனுடைய சுதந்தரம் நம்முடைய வசமாகுமென்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டு,—இவனைப்பிடித்துக் கொலைசெய்து, அ தோட்டத்துக்குப்புறம்பே எறிந்துவிட்டார் கள்.—அப்பொழுது அந்தத்தோட்டத்திற்கு எசு க மானன் என்னசெய்வான்; அவன்வந்து, அந்தத்

(யஎ) ஏசா.இசு.எ. எரே.எ.யக. (யஅ) லூக்.யகூ.சஎ. மத்.எ.உஅ. லூக்.ச.கூஉ. (உய) மத்.உக.யக. (உகூ) மத்.யஎ. உய. லூக்.யஎ.சு. (உச) மத்.எ.எ. லூக்.யக.கூ. யோவா.யச.யக. யாக்.க.இ.சு. (உஇ) மத்.சு.யச. (உசு) மத்.யஅ. கூடு. (உஎ) மத்.உக.உகூ. (கூஉ) மத்.கூ.இ.—(யஉ. அதி. க.) மத்.உக.கூகூ.

தோட்டக்காரரைச் சங்காரம்பண்ணி, அந்தத் தோட்டத்தை மற்றவர்கள் வசத்தில் ஒப்பிப்பாய்னே.—“வீடுகட்டிகிறவர்கள் தள்ளிவிட்டகல்லு, யக கோடிக்குத்தலைக்கல்லாயிற்று.—இது கர்த்தாவினால் நடந்தது, இது நம்முடையபார்வைக்கு அற்புதமாயிற்று.”என்னும் வேதவாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையாவென்றார்.—அவர் தங்களைக்குறித்து இந்த உவமையைப்பேசினாரென்றுணர்ந்து அவரைப்பிடிக்க வகைதேடினார்கள்; அவர்கள் சனங்களுக்குப் பயந்து அவரைவிட்டுப்போனார்கள்.

யக பின்பு அவர்கள், வாக்குகளில் அவரை அகப்படுத்தும்படிக்குச்சிலபரிசேயரையும், ஏரோதியரிற்சிலரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள்.—யச அவர்கள்வந்து அவரைநோக்கி, இரபீ, நீர் சத்தியமுள்ளவர், மனுஷரில் ஒருவனுக்கும் அஞ்சாமலும், மனுஷருடைய முகத்தைப்பாராமலும் தேவனருளிய மார்த்தத்தை உண்மையாகப்போதிக்கிறீர், அது எங்களுக்குத்தெரியும்: இராசாவுக்குவரிகொடுப்பது நியாயமோ, அல்லவோ,—யடு நாம் கொடுக்கவேண்டுமோ, கொடாமல் விடவேண்டுமோவென்றுகேட்டார்கள்; அவரோ, அவர்களுடைய கபடத்தை அறிந்து, அவர்களைநோக்கி, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்; ஒரு தேனரியப்பணத்தைக் கொண்டுவந்து என்னைக்குக் காண்பியுங்களென்று சொல்ல,—அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அவர் அவர்களைநோக்கி, இந்த ரூபமும் மேலெழுத்தும் ஆருடையதென்றுகேட்க, அவர்கள் அவருடனே, இவளது இராசாவுடையதென்றார்கள்.—அதற்குத்தரமாக யேசு அவர்களுடன், இராசாவுடையதை இராசாவுக்கும், தேவனுடையதை தேவனுக்குக் கொடுத்து செலுத்துங்களென்றுசொல்லக்கேட்ட அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

யஅ பின்பு உயிர்த்தெழுதல் இல்லையென்றுசொல்லுகிற சதுசேயர் அவரிடத்தில்வந்து,—போதகரே, ஒருவன் பிள்ளைகளில்லாமல்தன்மனவியையை விட்டிறந்தால், அவனுடையசகோதரன் அவன் மனைவியைவிவாகம்பண்ணி, அவனுக்குச்சந்ததி தோற்றுவிக்கவேண்டுமென்று மோசே நமக்குக் கட்டினாயிட்டாரே.—ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்: அவர்களில் மூத்தவன் ஒருஸ்திரியை விவாகம்பண்ணி, சந்ததி இல்லாமல் இறந்ததுபோலான்.—இரண்டாஞ் சகோதரன் அவனை விவாகம்பண்ணி, சந்ததி இல்லாமல் அவனும் இறந்துபோலான்: மூன்றாஞ்சகோதரனும் அப்படியேயேபோலான்.—இவ்வேழுபேரும் அவனை விவாகம்பண்ணிச் சந்ததி இல்லாமல்போனார்கள்: எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரியும் இறந்துபோனதுபோலான்.—உயிர்த்தெழுதலில் அவர்கள் எழும்புகிற

பொழுது, அந்த ஏழுபேருக்கும் மனைவியாயிருந்தவன், அவர்களில் யாவனுக்கு மனைவியாவானென்றுகேட்க,—அதற்குத்தரமாக யேசு அவர் உசுகளைநோக்கி, நீங்கள் வேதத்தையுந் தேவனுடைய வல்லமையையும் உணராததினால்லவோ தப்பாய் எண்ணங்கொள்ளுகிறீர்கள்.—மரித்தெழுதோர் உயிர்த்தெழுந்திருக்கிறகாலத்தில், பெண்கொள்வதுங் கொடுப்பதுமில்லை; அவர்கள் பரமண்டலத்திலுள்ள தேவ தூதரைப்போல இருக்கிறார்கள்.—மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்க உசுளென்பதைக்குறித்து, “நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன்,” என்று செடியினின்று மோசேயுடன் தேவன் சொல்லிய வாக்கியத்தை மோசேயின் ஆகமத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா.—அவர் மரித்தோரின் தேவ உளனல்ல, சேவனுள்ளோரின் தேவனுயிருக்கிறார்: ஆதலால் நீங்கள் மிகவுந் தப்பாய் எண்ணங்கொள்ளுகிறீர்களென்றார்.

வேதபாரகரில் ஒருவன்வந்து, அவர்களுக்கு உகம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர் அவர்களுக்கு நன்றும் உத்தரஞ்சொன்னாரென்றுணர்ந்து, அவரைநோக்கி, எல்லாக்கட்டளைகளுக்குள்ளும் முக்கியமானது ஏதென்றுகேட்டான்; யேசு அவனுக்குத்தரமாக, எல்லாக்கட்டளைக்குள்ளும் முக்கியமானது, “இரவரவேலே, கேள், நம்முடைய தேவனாகிய யகர்த்தர் ஒருகர்த்தர்.—உன்பூரண இருதயத்தோடும், உன் பூரண ஆத்தகூயமத்தோடும், உன் பூரணமனத்தோடும், உன்பூரண பலத்தோடும் உன் தேவனாகிய கர்த்தாவினிடத்தில் அன்புகூருவாயாக,” என்பதே: இதுவே பிரதானகட்டளை.—அதைப்போலும் இரண் ளகடாங்கட்டளை, “உன்னைப்போலவே பிறனையும் நேசிக்கவேண்டும்,” என்பதே. இவைகளிலும் முக்கியமானகட்டளை வேறென்றுமில்லையென்றார்.—அதினால் வேதபாரகன், உத்தமபோதகரே, கூடீர் சொன்னது சத்தியம்: தேவன் ஒருவரேயன்றி வேறில்லை.—பூரண இருதயத்தோடும், பூரணமனத்தோடும், பூரண ஆத்தமத்தோடும், பூரண பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருவதும், தன்னைப்போலப்பிறனை நேசிப்பதுஞ் சகல சருவாங்க தகனபலிகளிலும், மற்றப்பலிகளிலும் முக்கியமேயென்றான்.—அவன் விவேகத்துடன் கூசு சொல்லிய உத்தரத்தை யேசு கேட்டு அவனைநோக்கி, நீ தேவனுடைய இராச்சியத்திற்குத் தூரமானவன்லவென்றார். பின்பு ஒருவனும் அவரிடத்தில் வினாவுகாணியவில்லை.

யேசு தேவாலயத்தில் உபதேசம்பண்ணுகை ளுடியில், கிறிஸ்து தாவிதின் புத்திரென்று வேதபாரகர் சொல்லுகிறதெப்படி.—தாவீது பரிசுத்த ஆகூவியினாலே, “கர்த்தர் என் ஆண்டவரைநோக்கி

(ய) சங்.யஅ.உஉ. (யஉ) மத்.உக.சடு.சக. (யக) மத்.உஉ.யடு. (யஅ) மத்.உஉ.உக. அப்.உக.அ. (யக) உபா.உடு. (யஉ) க.கொரி.யடு.சஉ.சக.இஉ. (உக) யாத்.கூ.சு. (உஅ) மத்.உஉ.கடு. (உக) உபா.கூ.சு. லூக்.ய.உஎ. (கக) லேவி.யக.யஅ. மத்.உஉ.கக. ரோ.யக. கலா.டு.யச. யாத்.உ.அ. (கஉ) உபா.ச.கக. ஏசா.சடு.கூ.யச. (கக) க.சா மு.யடு.உஉ. ஓசி.கூ.க. மீகா.கூ.சு.எ.அ. (கச) மத்.உஉ.சக. (கடு) மத்.உஉ.சக. (கக) உசா மு.உக.உ. சங்.ய.க.

கி, நான் உம்முடைய சத்துருக்களை உமதுபாத
பீடமாக்கும்வரைக்கும் நீர் என் வலதுபாரிசத்
கூஎ தில் வீற்றிருமென்றார், "என்று சொன்னான்.-இப்
படித்தாவீது தானே அவரை ஆண்டவரென்று
சொல்லியிருக்க, அவர் எப்படி அவனுடையபுத்
திரவாரென்றார்; சாதாரண சனங்கள் அவர்
வாக்கைக்கேட்டுப் பிரியப்பட்டார்கள்.

கூஅ பின்னும் அவர் உபதேசம் பண்ணுகையில் அ
வர்களைநோக்கி, நீளமான அங்கிகளைத்தரித்து க
கூஉ டக்கவும், சந்தைகளிலேவாழ்த்தப்படவும்;-ஆல
யங்களில்முதல் ஆசனங்களிலும், விருந்துகளில்
சயி பிரதான இடங்களிலிருக்கவும் விரும்பி,-கப
டமாய் நெடும்பிரார்த்தனைகளைச்சொல்லி, வித
வைகளின் பொருளைப் பட்சித்தவருகிற வேத
பார்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்: இ
வர்கள் அதிகத்தைடனை அடையார்களென்றார்.
சக யேசு, பொக்கிஷப்பெட்டிக்கு எதிர்ப்புறத்
திலிருக்கையில், சனங்கள் அதிலேதிரவியமிடுவ
தைப்பார்த்தார்; அநேகஞ்செல்வர் அதிகமிட்
சஉடார்கள்.-பின்பு ஒரு தரித்திரவீதவைவந்து இ
சகூ ரண்கொசையிட்டான்.-அப்பொழுது அவர் தம்
முடையசீஷரை அழைத்து, அவர்களுடனே, இந்
தப்பொக்கிஷப்பெட்டியிலே திரவியத்தை
இட்டவர்களெல்லாரிலும், இந்தத் தரித்திரவீத
வையே அதிகமாயிட்டானென்று மெய்யாக உங்
சசக ளுக்குச் சொல்லுகிறேன்.-அவர்களெல்லாரைந்
தங்கன்தங்கள் பூரணத்திற்கிறிது இட்டார்கள்; இ
வனோ, தன் எளிமையிலும் தன்சேவனத்திற்குண்
டானயாவையுப் கொடுத்துவிட்டானென்றார்.

யக. அதிகாரம்.

க. தேவாலயம் நாசமாகுமென முன்னுரைத்தல்:
கூ. சீஷருக்குண்டாகுந் துக்கத்தைத்தீர்க்கதரிச
னமாய்ச்சொல்லல்: யச. யூதருக்கு உபத்திரவம்
வருமெனக்காட்டல்: உகூ. கள்ளத்தீர்க்கதரிசி
கள் வருவார்களென்றும் யூதேயராச்சியம் நாச
மாமென்றும் முன்னுரைத்தல்: உஅ. அத்திரமரத்
தை உவமித்தல்: கூஉ. சாவதானமாயிருப்பது
அவசியமெனக்காட்டல்.

பின்பு அவர் தேவாலயத்தை விட்டுப்பறப்படு
கையில், அவருடையசீஷரில் ஒருவன் அவரை
நோக்கி, போதகரே, பாறும், எப்படிப்பட்டகற்
கள், இது எப்படிக்கட்டப்பட்டிருக்கின்றதென்
உ றுசொல்ல, -யேசு அவனுக்குத்தரமாக, இந்தப்
பெரிய கட்டுக்கோப்புக்களைப்பார்க்கிறாயா; இடி
படாததாய் ஒருகல்லும்மற்றொருகல்லின்மேல்வி
கூ டப்படுவதில்லைஎன்றார்.-பின்பு அவர் தேவா
லயத்துக்கு எதிர்ப்புறத்தில் ஓலீவமலையின்மே
லிருக்கையே, பேதுருவும், யாக்கோபும், யோவா
ச னும், அந்திரேயாவும்த்திரம்வந்து, -இவைகள்
எப்பொழுதுநடக்கும், இவைகளெல்லாம் நேரி

(கூஅ) மத். உகூ. க. லூக். உயி. சக. லூக். யக. சகூ. (சயி) மத். உகூ. யச. (சக) லூக். உக. க. மத். யக. உ. இரா. யஉ. க. (சக)
உ. கொரி. அ. யஉ. (சச) உபா. உச. க. க. யோவா. கூ. யெ. - (யகூ. அதி. கூ.) மத். உச. க. (உ) லூக். யக. சச. (ச) மத்.
உச. கூ. (இ) எரே. உகூ. அ. எபே. இ. க. க. தெச. உ. கூ. (அ) மத். உச. அ. (க) மத். யி. யெ. யி. வெளி. உ. யி. (யி) மத். உச.
யச. (யக) மத். யி. யக. அ. அப். உ. ச. (யஉ) யீகா. எ. க. மத். யி. உக. லூக். உக. யக. (யக) மத். உச. கூ. தானி. யஉ. யஉ.
மத். யி. உஉ. வெளி. உ. யி. (யச) மத். உச. யி. தானி. கூ. உஎ. லூக். உக. உக. (யெ) லூக். உக. உக.

டங்காலத்திற்கு அடையாளமென்ன; அவைகளை
எங்களுக்குச் சொல்லவேண்டுமென்று அவரி
டத்தில் இரகசியமாய்க்கேட்டார்கள்.-அதற்கு இ
யேசு உத்தரமாய், அநேகர் என்னுடைய நாமத்
தைத்தரித்து வருவார்கள்; நானே அவரென்று
சொல்லி அநேகரைவஞ்சிப்பார்கள்.-ஆகையால் க
ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கை
யாயிருங்கள்.-யுத்தங்களையும், யுத்தச்செய்திகளை எ
யும் நீங்கள்கேட்கும்பொழுது கலங்காதிருப்பீர்
களாக: இவைகள் நடப்பது அவசியம்; ஆயினும் முடிவு உடனேவரது.-ஒரு தேசத்தார் மறு அ
தேசத்தாருக்கும், ஒரு இராச்சியத்தார் மறு இராச்
சியத்தாருக்கும் விரோதமாய் எழும்புவார்கள்: ப
ல இடங்களிலே பூமிஅதிர்ந்தல்களும், பஞ்சக்
களும், கலகங்களும்ண்டாகும்: இவைகளெல்
லாம் உபத்திரவங்களின் ஆரம்பம்.

நீங்கள் உங்களைக்குறித்துச்சாவதானமாயிருங்
கூ கள்: அவர்கள் உங்களை இராசசங்கத்தாரிடத்தில்
ஒப்பிப்பார்கள்; ஆலயங்களில் அடிக்கப்படுவீர்
கள்: நீங்கள் என்னியித்தம், தேசாதிபதிகளும்
இராசாக்களுமானவர்களுக்கு முன்பாக அவர்க
ளுக்குச்சாட்சியாய்க் கொண்டுபோய்விடப்படு
வீர்கள்.-முன்பு சவிசேஷம் சருவதேசத்தாரி வ
டத்திலும் பிரசித்தப்படுவேண்டும்.-ஒப்பிக்கும் மக
படி உங்களைக்கொண்டுபோகும் பொழுது, நீங்
கள் எதைச்சொல்லுவோமென்று முன்னேகவ
லைப்படவும் யோசிக்கவும்வேண்டாம்; நீங்களல்
ல, பரிசுத்த ஆவியானவரே யேசு கிறிஸ்து: ஆத
லால் அந்நேரத்தில் உங்களுக்கு அருள்ப்படுவ
தெதுவோ அதையே சொல்வீர்களாக.-சகோதரன் யஉ
தன்சகோதரனையும், பிதா தன் புத்திரனையும் மர
ணத்துக்கு ஒப்பிப்பார்கள்; பிள்ளைகள் தங்கள்
பெற்றோருக்கு விரோதமாய் எழுந்து அவர்களைக்
கொலைசெய்விப்பார்கள்.-என் நாமத்தினியித் மக
தம் நீங்களெல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்:
ஆயினும் முடிவுபரியந்தம் நிலைநிற்கிறவனே இ
ரட்சிக்கப்படுவான்.

வாசிக்கிறவன், சிந்திக்கக்கடவன், தானியேல் யச
தீர்க்கதரிசி குறித்துச்சொல்லிய சருவசங்கார அ
ரோசியமான வஸ்து, தான் நிந்திக்காததான்தா
னத்திலே நிந்தக நீங்கள் காணும்பொழுது, யூ
தேயாதேசத்திலுள்ளவர்கள், மலைகளுக்கு ஒடிப்
போகக்கடவர்கள்.-வீட்டின்மேல் நிந்திறவன், மி
தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டி
லுள்ளவைகளில் ஒன்றையும் எடுத்துக்கொண்டு
போகும்படிக்குப்பிரவேசியாமலும் போகக்கட
வன்.-வயல்வெளியில் இருக்கிறவன், தன்வயல் மக
திரத்தை எடுத்துக்கொண்டு போகும்படிக்குப்
பின்னிட்டுத் திரும்பலாகாது.-ஐயோ, அந்நாட் ம
களிலே கருப்பவதிகளுக்கும், முலைகொடுக்கும்

யஅ ஸ்திரிகளுக்கும் ஆபத்துவரும்.—தேவன் உலகத்தைச் சிருஷ்டித்தகாலமுதற்கொண்டு இதுவரைக்கும் நடவாததும், இனி நடவாததுமாகிய யக உபத்திரவம் அந்நாட்களிலுண்டாகும்.—ஆதலால் நீங்கள் ஒடிப்போவது மாரிகாலத்தில் சம்பவியா உய தபடிக்கு வேண்டதல்பண்ணுங்கள்.—க ர் த ர் அந்நாட்களின் தொகை குறையப்பண்ணாவிட்டால் ஒரு பிராணியாயினுந் தப்புவதில்லை: தெரிந்துகொண்டவர்களினிமித்தம் அந்நாட்களின் உக தொகையைக் குறைவாக்கினார்.—கள்ளக்கிறிஸ்துக்களுந் கள்ளத்தீர்க்கதரிசிகளுந் தோன்றி, கூடுமாகில், தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும்வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்கனையும், அற்புதங் உடனையும் காட்டுவார்கள்.—ஆதலால், ஒருவன் உங்களிடத்தில், பாருங்கள், கிறிஸ்து இங்கே இருக்கிறார்; அங்கே இருக்கிறாரென்றால் நம் உக பாதிருங்கள்.—நீங்கள் சாவதானமாயிருங்கள்: பாருங்கள், நான்முன்னமே எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவித்தேன்.

உச அந்நாட்களில் அந்த உபத்திரவத்துக்குப்பின்பு சூரியன் இருளும், சந்திரன் தன் ஒளியைக் உடுகொடாது.—நட்சத்திரங்கள் வானத்தினின்று விழும், வானத்திலுள்ள வலியவஸ்துக்கள் அசைக்கப்படும்.—அப்பொழுது மனுபுத்திரன் மகாபராக்கிரமத்தோடும் மகிமையோடும் மேகங்களில்வரு உள வதைக்காண்பார்க்க.—அப்பொழுது அவன் தன்னுடைய தூதரை அனுப்பி, தான்தெரிந்துகொண்டவர்களைவானம்பூயியெனலும் இவைகளின் கடையெல்லைபரியந்தம், நான்குசைசியிலுனின் உஅறு கூட்டுவான்.—இப்பொழுது அத்திரமரத்தினால் ஒரு திருஷ்டாந்தத்தை உணர்ந்துகொள்ளுங்கள்; அதின்கிளைகள் துளிர்ந்து, இலைகள் தழைக்கும் பொழுது வசந்தகாலஞ் சமீபித்ததென்று நீங்கள் உக அறிந்துகொள்வீர்கள்.—அதுபோலவே இவைகள் சம்பவப்பதை நீங்கள் காணும்பொழுது, அது சமீபித்துக்கவருகேயும்வந்துவிட்டதென்று அகூய நியக்கடவீர்கள்.—இந்தச்சந்தி ஒழிந்துபோகுமென் இவைகளெல்லாஞ் சம்பவக்குமென்று கூக முன்யாக உங்களுக்குச்சொல்லுகிறேன்.—வானமும் பூமியும் ஒழிந்துபோம், என்வாக்குகளோ ஒழியாதிருக்கும்.

கஉ அந்நாளையும், அந்நாழிகையையும் என்பிதா ஒருவரேயன்றி, வேறொருவரும் அறியார்; பரமண்டலத்திலுள்ள தேவதூதர்களும் அறியார்கள், கூக குமாரனும் அறியார்.—அக்காலத்தின் வரவை நீங்கள் அறியாதபடியால், சாவதானமாய் விழித்துக் கூச கொண்டு பிரார்த்தனைபண்ணக்கடவீர்கள்.—இது, ஒருமனுஷன், தன்பணிவிடைக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, ஒவ்வொருவருக்கும் அவனவன் வேலையை நியமித்து, காவற்காரன் விழித்

துக்கொண்டிருக்கும்படிக்குக் கட்டளையிட்டு, தன்வீட்டைவிட்டுத் தூரதேசத்திற்குப்போய்வருவதுபோலாகும்.—ஆதலால் வீட்டெசமானன் கூடுசாயங்காலமோ, அத்தராத்நிரியோ, சேவல் கூவும்கேரமோ, காலையோ, இவைகளில் இன்னவேனையிலேவருவானென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியால், விழித்துக்கொண்டிருக்கக்கடவீர்கள்:—இல்லாவிட்டால் அவன் சடிதியாய்வந்து, நீங் கூசுகள் துங்கியிருப்பதைக் காண்பான்.—இதின்மித் கூஎதம் உங்களுக்கு நான் சொல்லுகிறதை யாவருக்குஞ்சொல்லுகிறேன், விழித்திருக்ககென்றார்.

யச. அதிகாரம்.

க. கிறிஸ்துவுக்கு விரோதமாய்த் தூராலோசனை செய்தல்: கூ. ஸ்திரி சுகந்ததைலத்தால் யேசுவுக்கு அபிவேகம் பண்ணல்: டி. யூதாதுரோகஞ்செய்தல்: டெ. பஷ்காவை ஆயத்தப்படுத்தச் சீஷரை அனுப்பல்: டிஎ. அவர்களோடே போசனம்பண்ணல்: உஉ. இராப்போசனத்தை ஏற்றல்: உச. பேதுரு தம்மை மறுப்பானென்று முன்னுரைத்தல்: கூஉ. கிறிஸ்துத்தோட்டத்தில் வேதனை அனுபவித்தல்: சகூ. கிறிஸ்து ஒப்பிக்கப்படல்: கூகூ. அநியாயமாய்க் குற்றஞ்சுமத்தப்படல், தண்டனை அடையத்தீர்க்கப்படல்: கூசூ. பேதுரு அவரைமறுத்தல்.

புளியாத அப்பம் புசிக்கிற பஷ்காவருவதற்கு க இரண்டொருக்கு முன், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக்குதாய்ப்பிடித்துக்கொலைசெய்யும்படிக்கு வகை தேடினபொழுது, உற்சவநாட்களில் ஆகாது, சனங்களுக்குள்ளே உகவகமுண்டாகுமென்றார்கள்.

அவர் பேதனியவில் குஷ்டரோகியாயிருந்த கூ சீமோனுடைய வீட்டில் பந்தியிருக்கையில், ஒரு ஸ்திரி வெண்கம்பரணியில் மிகவும் விலை உயர்ந்த களங்கமில்லாத சுகந்ததைலத்தை எடுத்துவந்து, அதை உடைத்து அதிலுள்ளதை அவருடைய தலையின்மேல்சொரிந்தாள்.—அதினாற் ச சிலர் தங்களுக்குள்ளே விசனம் அடைந்து, இந்தத்தைலத்தை நஷ்டப்படுத்துவதென்ன.—இடுகை முந்தாறு தேனிரியக்காசுக்கு மேற்பட்டகிரயத்துக்கு விற்றுத் தரித்திருக்குக் கொடுக்கலாமென்று சொல்லி, அவளுக்கு விரோதமாய் மொறுமொறுத்தார்கள்.—அப்பொழுது யேசு, அவளை ஒன்றுஞ்செய்யாதிருங்கள், ஏன் அவளை வருத்தப்படுத்துகிறீர்கள்; அவன் எனக்கு நற்கிரியையைச் செய்தான்.—தரித்திரர் எப்பொழுது உங்களோடிருக்கிறார்கள், விரும்பிய எந்தவேனையிலும் அவர்களுக்கு நன்மை செய்யலாம்: நாளை எப்பொழுதும் உங்களோடே இருப்பதில்லை.—இவன் தன்னால் இயன்றமட்டுஞ்செய்தான்: இவன் இந்தச்சுகந்ததைலத்தை என்மேற் சொரிந்து, என்னை அடக்கம்பண்ணத்தக்க கிரி

(யக) தானி.க.உச. யோவே.உ.உ. மத்.உச.உய. (உஉ) மத்.உச.உச. (உகூ) உ.பேதுரு.கூ.யெ. (உச) தானி.எ.ய. செபு.க.யெ. மத்.உச.உகூ. (உசூ) தானி.எ.ய.கூ.யச. மத்.யக.உஎ. அபு.க.யக. க.தெச.ச.யக. உ.தெச.க.கூ.ய. வெளி.க.எ. (உஅ) மத்.உச.கூஉ. (கக) ஏசா.சய.அ. (ககூ) மத்.உச.சஉ. லூக்.யஉ.சய. ரோ.யகூ.யக. க.தெச.கூ.க. (கச) மத்.உச.சகூ. (ககூ) மத்.உச.சஉ.சச. (யச. அதி. க.) மத்.உச.உ. யோவா.யக.கூகூ. (கூ) மத்.உச.கூ. (கூ) மத்.யஅ. உஅ. (எ) உபா.யெ.யக.

க யையை முன்னேசெய்தான்.-உலகத்திலே எவ்விடத்தில் இந்தச்சலிசேஷம் பிரசித்தமாக்கப்படுமோ,அவ்விடத்தில் இவனைநினைப்பதற்கு இவன் செய்தது தெரிவிக்கப்படுமென்று மெய்யாக உங்களுக்குச்சொல்லுகிறேனென்றார்.

ய அதன்பின்பு, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியருக்கு அவரைக்காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்தில்போனான்.-அவர்கள் அதைக்கேட்டுச்சந்தோஷப்பட்டு, அவனுக்குப்பணங்கொடுப்போமென்று வாக்குத்தத்தம்பண்ணினார்கள். அவன் அவரைக்காட்டிக்கொடுக்குஞ்சமயந்தேடினான்.

யஉ புளியாத அப்பங்களைப் புசிக்கிறநாட்களில், பஷ்காஜூட்டுக்குட்டி பலியிடப்படும்முதலாம் நாளில் அவருடையசீஷர் அவரைநோக்கி, நீர் பஷ்காவைப் புசிக்கும்படி நான்கள் என்கேபோய் ஆயத்தம்பண்ணுவோம், உம்முடைய சித்தமென்ன

யக வென்றுகேட்க, -அவர் தம்முடையசீஷரில் இருவரைநோக்கி, நீங்கள் நகரத்துக்குப்போங்கள், அங்கே ஒருமனுஷன் தண்ணீர்க்குடத்தைத்தோளின்மேல்வைத்துக்கொண்டெங்களுக்கெதிராக

யச வருவான்: அவனுக்குப்பின்சென்று, -அவன் பிரவேசிக்கும் வீட்டின் எசமானனை நோக்கி, போதகர், என் சீஷருடனே பஷ்காவைப் புசிக்கத்தன்னை விருந்தறை என்கேயென்று கேட்கிற

யடு ரென்று சொல்லுங்கள்; -அப்பொழுது அவன், சோடிக்கப்பட்டு ஆயத்தமாயிருக்கிறமேல்வீட்டிலுள்ள ஒருபெரிய அறைமைய உங்களுக்குக்காண்பிப்பான்: அங்கே நமக்காக ஆயத்தப்படுத்துங்க

யச ரென்று சொல்லி அனுப்பினார். -சீஷர்புறப்பட்டு நகரத்திற்கென்று, அவர் தங்களுக்குச்சொல்லியபடியே கண்டு, பஷ்காவை ஆயத்தப்படுத்தினார்

யஎ கள். -சாயங்காலத்தில் அவர் பன்னிருவருடன் யஅ கூடப்போனார். -அவர்கள் பந்தியிருந்து புசிக்கையில், யே ச, என்னோடே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக்காட்டிக்கொடுப்பானென்று மெய்யாக உங்களுக்குச் சொல்லுகிறேனென்றார். -

யக அப்பொழுது அவர்கள் மிகவுந்துக்கங்கொண்டு அவரைநோக்கி, அவன் நாளை, நாளைவென்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். -

யஉ அவர்களுக்குத்தரமாக அவர், என்னோடேதாலத்திலே தோய்க்கிறவனான பன்னிருவரில் ஒருவனை அவன். -மனுபுத்திரன் தன்னைக்குறித்து எழுதியிருக்கிற விதமாய்ப்போகிறான்: எந்தமனுஷன் அவனைக் காட்டிக்கொடுக்கிறானோ, ஐயோ, அவனுக்கு ஆபத்துவரும்: அந்தமனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாமென்றார்.

யஉ பின்பு அவர்கள் போசனம்பண்ணுகையில் யே ச அப்பத்தை எடுத்து ஆசீர்வாதஞ்செய்து, அதைப்பிட்டு அவர்களுக்குக்கொடுத்து, இதைஎ

யஉ டுத்துப் புசியுங்கள், இது என்சாரீரமென்றார். -பின்பு பாத்திரத்தையும் எடுத்துஸ்தோத்திரஞ்செய்து,

அதை அவர்களுக்குக்கொடுக்க, அவர்கள் எவ்வாரும் அதிப்பானம்பண்ணினார்கள். -அப்பொழுது அவர் அவர்களைநோக்கி, இதுவேபுதிய உடன்படிக்கைக்கேற்க, அநேகரினியித்தஞ் சிந்தப்படுகிற என் இரத்தம். -நான் தேவனுடைய உருபாச்சியத்திலே திராட்சரசத்தை நவமாய்ப்பானம்பண்ணும்நான்வரைக்கும், அதை நான் இனி ஒருபொழுதும் பாணம்பண்ணென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்றார்.

அவர்கள் ஒரு பாட்டைப்பாடி, பின்பு ஒலி உகவமலக்குப் புறப்பட்டுப்போனார்கள். -யே ச உஎ அவர்களைநோக்கி, "நான் மேய்ப்பனை அடிப்பேன், ஆடுகள் சிதறிப்போம்," என்றெழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னியித்தம் இடறுண்டீர்கள். -நான் மரித்த

யஅ தோரைநீங்கி எழுந்தபின்பு, உங்களுக்குமுன் கவிலேயாவுக்குப்போவேனென்றார். -அப்பொழுது பேதரு அவரைநோக்கி, எல்லாரும் இடறுண்டாலும், நான் மாட்டேனென்று சொல்ல,

யே ச அவனைநோக்கி, இன்றைத்தினம், இவ் கூவிரலிற் சேவல் இரண்டாந்தரம் கூவுமுன், நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாயென்று மெய்யாய் உனக்குச்சொல்லுகிறேனென்றார். -அப்பொழுது அவன், நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும், உம்மை மறுதலிக்கமாட்டேனென்று மிகவும் உறுதியாய்ச்சொன்னான். எல்லாரும் அப்படியே சொன்னார்கள். -பின்பு கூஉ

அவர்கள் கெத்தேமனையென்று ம் தானத்திற்கேர்ந்தார்கள்: அப்பொழுது அவர் தம்முடைய சீஷரைநோக்கி, நான் போய் வேண்டெல்பண்ணுமளவும் நீங்கள் இங்கே இருக்கவென்று சொல்லி,

யே ச -பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் கூட்டிக்கொண்டுபோய், மிகுந்ததிகிலையும், வியாலுலத்தையும் அடையத்தொடங்கி,

யச அவர்களை நோக்கி, என் ஆத்தமம் மரணம் வருவீக்கும் வேதனை படுகின்றது: நீங்கள் இங்கே தரித்து விழித்திருக்கின்றென்று சொல்லி, -சற்று கூடு அப்புறம்போய்த் தரையிலே விழுந்து, கூடுமுகில், அந்தநேரம் தம்மைவிட்டுநீங்கும்படி வேண்டெல்செய்து,

யஅ -அப்பா, பிதாவே, உம்மால் எல்லாமாகும்; இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்: எப்படியும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உமது சித்தத்தின்படியே ஆகக்கூடவென்றார். -பின்பு அவர்வந்து, அவர்கள்நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி, சீமோனே, நித்திரைகொள்ளுகிறாயா; நீ ஒருமணிநேரமளவும் என்னோடே விழித்திருக்கக்கூடாதா: -நீங்கள் சொதனையில் அகப்பட்டாதபடி, விழித்திருந்து வேண்டெல்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதே, மாமிசமோ பலவீனமுள்ளதென்றார். -திரும்பவும்போய், முன்சொல்லியவாக்குகளை வசனித்து வேண்டெல்பண்ணினார். -

(ய) மத். உச. யச. லூக். உஉ. கூச. (யஉ) மத். உச. யஎ. (யஎ) மத். உச. உஉ. (உச) மத். உச. உச. (உஉ) மத். உச. உச. க. கொரி. யக. உச. (உச) மத். உச. கூய. (உஎ) மத். உச. கூக. சக. யக. எ. (உச) மத். உச. கூக. கூச. (கஉ) மத். உச. கூக. (கச) யோவா. யஉ. உஎ. (கச) ரோ. யடு. கலா. ச. ச. எபி. இ. எ. யோவா. இ. கூய. (கச) ரோ. எ. உச. கலா. இ. யஎ.

சய) அவர் திரும்பிவந்தபொழுது அவர்கள் கண்கள் பாரித்திரை அடைந்தபடியினால், அவர்கள் மறு படியும் நித்திரைபண்ணக்கண்டார்; அன்றியும் அவருக்குத்தரக்கொடுக்க அவர்கள் அறியவில்லை.—அவர் மூன்றாந்தரம் அவர்களிடத்தில் வந்து, நீங்கள் இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்: இனிப்போதும், நேரம்வந்தது; பாருங்கள், மனுபுத்திரன் பாலிகளுடைய கையில் காட்டிக் கொடுக்கப்படுகிறான்.—எழுந்திருங்கள், போவோம்வாருங்கள்; என்னைக் காட்டிக்கொடுப்பவன் சமீபித்துவருகிறான், பாருங்களென்றார்.

சக) அவர் பேசுகையில் அந்நேரமே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாவந்தான், பிரதான ஆசாரியர், வேதபாசர், முதியோர்என்பவர்களிடத்தினின்றே திரைநாசன்களால் கட்டுக்களையும், தடிகளையும்பிடித்து அவனோடு வந்தார்கள்.—

சச) அவரைக்காட்டிக்கொடுப்பவன், எவனை நான் முத்தஞ்செய்வேனோ, அவனே அவன்; அவனைப்பிடித்துச் சாவதானமாய் நடத்திக்கொண்டுபோங்களென்று அடையாளமாக அவர்களுக்குச் சொல்லியிருந்தான்.—ஆதலால் அவன்வந்தவுடனே அவரிடத்திற்சேர்ந்து, இரபீ, இரபீயென்று சொல்லி, அவரைமுத்தஞ்செய்தான்.

சச) அப்பொழுது அவர்கள் அவர்மேல் தங்களைக் களை வைத்துப் பிடித்துக்கொண்டார்கள்.—சமீபமாய்நின்றவர்களில் ஒருவன் கட்டுக்கதை உருவி, பிரதான ஆசாரியனுடைய பணிவிடைக்கார சஅனைக்காதற வெட்டினான்.—யேசு அவர்களை நோக்கி, நீங்கள் ஒருதிருடனைப்பிடிக்கப்பறப்படுகிறதுபோல, கட்டுக்களோடுநடிகளோடும் சக என்னைப் பிடிக்கவந்தீர்களா.—தினமும் நான் தேவாலயத்தில் உங்களுக்குள் இருந்து, உபதேசம்பண்ணிவந்தேன். அப்பொழுது நீங்கள் என்னைப்பிடிக்கவில்லையே: ஆனாலும் வேதவாக்கிடுயங்கள் நிறைவேறவேண்டுமென்றார்.—அப்பொழுது சீஷர்களெல்லோரும் அவரைவிட்டு ஒடிப்புகு போனார்கள்.—ஒருவரால்பன் ஒருசீலையைத் தன் மேற் போர்த்துக்கொண்டு அவரைப்பின்சென்றிருந்தான்.—சேவகர் அவனைப்பிடிக்க, அவன் தன்வஸ்திரத்தைவிடுத்து, நிருவாணமாய் அவர்களை விட்டு ஒடிப்போனான்.

சக) யேசுவை அவர்கள் மகாஆசாரியனிடத்திற்கொண்டிபோனார்கள்: பிரதான ஆசாரியர் சமஸ்தரும், முதியோரும், வேதபாசரும் அவரிடத்திற்செகூடிவந்தார்கள்.—பேதுரு மகாஆசாரியனுடைய அரமணைவரைக்குள் தூரத்தில் அவருக்குப்பின் சென்றுஅதிற்பிரவேசித்து, பணிவிடைக்காரரோடே உட்காந்து, நெருப்பினருகே குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.—அப்பொழுது பிரதான ஆசாரியரும் பெரியசங்கத்தார்யாவரும் யேசுவைக்கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாகப்

பொய்ச்சாட்சி தேடினார்கள்; அசுப்படவில்லை.— அநேகர்வந்து அவருக்கு விரோதமாகப்பொய்ச்சாட்சிசொல்லியும், அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை.—சிலர் எழுந்து, கையினால் செய்யப்பட்ட இரண்டு த ஆலயத்தை நான் இடித்து, மூன்றுநாள்களுள்ளே கையில்லாமல் வேறென்றைக் கட்டுவேனென்பதை இவன் சொல்லக்கேட்டோமென்று—அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி அசொன்னார்கள்.—அப்படியும் அவர்களுடைய இசாட்சி பொருந்தாமற்போயிற்று.—அப்பொழுது சுயமகாஆசாரியன் மத்தியில் எழுந்து, யேசுவை நோக்கி, உனக்கு விரோதமாக இவர்களிட்டசாட்சிகளென்ன; நீ இதற்குத்தரம் ஒன்றுஞ்சொல்லுகிறதில்லையாவென்றுகேட்க, அவர் உத்தரஞ்சொல்லாமல் மவுனமாயிருந்தார். அதினால் மகாஆசாரியன் திரும்பவும் அவரைநோக்கி, நீஸ்தோத்திரிக்கப்பட்டவருடைய குமாரனாகிய கிறிஸ்துவாவென்றுகேட்க,—யேசு, நானே அசுடவர்: மனுபுத்திரன்சருவவல்லவருடையவலதுபாரிசத்திலே வீற்றிருந்து, வானத்தின்மேகங்களில் வரவுக் காண்பீர்களென்றார்.—அப்பொழுது மகாஆசாரியன் தன் வஸ்திரத்தைக்கிழித்து, மேலுஞ்சாட்சிநமக்குவேண்டுமா, இந்தத்தாஷுணத்தைக்கேட்டீர்களே, உங்களுக்கெப்படித் தோன்றுகின்றதென்றான்: அவர்களெல்லாரும், இவனாணத்திற்குப் பாத்திரனென்று தீர்ப்புச்சொன்னார்கள்.—அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பி, அருடைய முகத்தைமூடி, கையினால் அவரை அடித்து, நீ தீர்க்கதரிசனஞ்சொல்லென்று அவரிடத்தில் சொல்லத்தொடங்கினார்கள்: அன்றியும் பணிவிடைக்காரர் அவரைக்கன்னத்தில் அறைந்தார்கள்.

அத்தருணத்திலே பேதுரு மாளிகையின்மீது சுகபிராகாரத்திலிருந்தான்: அப்பொழுது மகாஆசாரியனுடைய பணிவிடைக்காரிகளில் ஒருத்திவந்து, —தீக்காய்ந்துகொண்டிருக்கிற பேதுருவைக் கள்கண்டு, அவனை உற்றுப்பார்த்து, நீயும் நாசரேத்தாரானாகிய யேசுவடனே இருந்தாயென்று சொல்ல, அவன் மறுத்து, அறியேன், நீபேசுகிற சஅதும் எனக்குத்தெரியாதென்றான். பின்பு அவன் வெளியேமண்டபத்திற்குப்போக, சேவல்கூவிற்று.—பின்னும் பணிவிடைக்காரி அவனைப்பார்த்துச் சமீபத்தில் நின்றவர்களைநோக்கி, இவன் அவர்களில் ஒருவனென்றான்.—அவன் திரும்பவும் எய்மறுதலித்தான். சற்றுநேரத்திற்குப்பின்பு அங்கே நின்றவர்கள் மறுபடியும்பேதுருவைநோக்கி, நிச்சயமாய் நீ அவர்களில் ஒருவன்: நீ கவியெய்மனுஷன், உன் உச்சரிப்பு அதைக்காட்டுகின்றதென்றார்கள்.—அதற்கு அவன், நீங்கள் குறித்துச் சொல்லிய மனுஷனை நான் அறிந்ததில்லையென்று சபதஞ்செய்து ஆணையிடத்தொடங்கினான்.—

(சக) யோவா.யுக. (சஉ) மத்.உசு.சசு. (சக) மத்.உசு.சஎ. (சஅ) மத்.உசு.சுசு. (சக) சங்.உஉ.சு. ஏசா.கூடு.எ., லூக்.உஉ.கூ. (சு) சங்.அஅ.அ. (சு) மத்.உசு.சுசு. (சு) மத்.உசு.சுசு. (சு) யோவா.உயுக. (சு) மத்.உசு.சுஉ. (சு) ஏசா.கூடு.எ. மத்.உசு.சுசு. (சு) மத்.உசு.சுசு. லூக்.உஉ.சுசு. (சு) மத்.உசு.சுசு. லூக்.உஉ.சுசு. யோவா.யுக. (சு) மத்.உசு.சுசு. (எ) மத்.உசு.சுசு. அப்.உ.எ.

எஉசேவல் இரண்டாந்தரங்குவிற்று. அப்பொழுது சேவல் இரண்டாந்தரங் கூவுமுன் நீ மூன்று தரம் என்னை மறுதலிப்பாயென்று தன்னுடனே யே ச சொன்னதைப் பொதுரு நினைத்து, அதின் மேற் சிந்தைவைத்து அழுதான்.

யடு. அதிகாரம்.

க. கிறிஸ்துவைப் பிலாத்தினிடத்தில் கொண்டு போதல்: க. அவர் பிலாத்தினால் கொலைக்கு ஒப்பிக்கப்படல்: டக. கிறிஸ்துவைப் பரிசாசம் பண்ணல்: உக. அவரைச் சிலுவையில் லைதல்: உக. அவரை நிர்ந்தல்தல். அவர் உரத்தசத்தமிடல்: கௌ. அவர் உயிர்விடல்: சய. அவர் மரண மடைந்தபொழுது ஸ்திரிகள் தூரத்தினின்றும் பார்த்தல்: சச. அவரை அடக்கம்பண்ணல்.

விடியற்காலத்திலே பிரதான ஆசாரியர், முதியோர், வேதபாரகர் முதலான பெரியசங்கத்தார் யாவரும் ஆலோசனைபண்ணி, பின்பு அவர்களையே சுவைக் கட்டிக்கொண்டுபோய்ப் பிலாத்தினிடத்தில் ஒப்பித்தார்கள்.—அப்பொழுது பிலாத்து அவரைகோக்கி, நீ யூதருடைய இராசாவாவென்று கேட்க, அவர் அவனுக்குத்தரமாய், நீ சொல்லுகியே என்றார்.—பிரதான ஆசாரியர் அவர்மேல் அநேக குற்றங்களைச் சாற்றினார்கள்: அவரோ ஒரு உத்தராமுங்கொடுக்கவில்லை.—பிலாத்துப் பின்னும் அவரைகோக்கி, இவர்கள் உனக்கு பிரோதமாக அநேககுற்றங்களைச் சாற்றுகிறார்களே, பார், அதற்குத்தரம் ஒன்றுஞ்சொல்வதில்லையாவென்று கேட்டான்.—பிலாத்து ஆச்சரியப்பட்டதக்கதாக யேசு அதற்கும் ஒன்றுஞ்சொல்லாதிருந்தார்;—உற்சவசமயத்தில், காவலிலிருப்பவர்களுக்குள் அவர்கள் கேட்கும் ஒருவனை அவர்களுக்காக அவன் விடுதலையாக்குவான்.—கலகம்பண்ணி, கலகத்திலே கொலைசெய்து கட்டப்பட்டவர்களில் பரப்பாசென்னும் ஒருவனிருந்தான்.—தங்களுக்கு வழக்கத்தின்படி செய்யவேண்டுமென்று சனங்கள் சத்தமிட்டு, அவனை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.—பிலாத்து அவர்களைநோக்கி, நான் யூதருடைய இராசாவை உங்களுக்காக விடுதலையாக்கவேண்டுமாவென்றான்.—பிரதான ஆசாரியர் பொருமையினால் அவரை ஒப்பித்தார்க்குக் கொண்டு அவன் அறிந்துகொண்டான்.—அப்பொழுது பரப்பாசைத் தங்களுக்காக விடுதலையாக்கும்படி கேட்டுக்கொள்ளவேண்டுமென்று பிரதான ஆசாரியர் சனங்களை ஏவினார்கள்.—பிலாத்து அவர்களைநோக்கி, யூதர்களுடைய இராசாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்ய டக விரும்புகிறீர்களென்று பின்னும் கேட்க,—அவர்கள் அவனைச் சிலுவையில் அறையவேண்டுமென்று யூதருடையவருக்கு சத்தமிட்டார்கள்.—அப்பொழுது

பிலாத்து, ஏன், என்னகுற்றஞ் செய்தானென்று அவர்களிடத்திற்கேட்க, அவர்கள் அவனைச் சிலுவையில் அறையவேண்டுமென்று, அதிகம் அதிகமாய்ச் சத்தமிட்டார்கள்.

அப்பொழுது பிலாத்துச் சனங்களைச் சமாதானப்படுத்த விரும்பி, பரப்பாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, யேசுவை வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையப்படும்படி ஒப்பித்தான்.—பின்பு போர்ச்சேவகர் அவரைப் பிரித்தோரிய டக மென்னும் மண்டபத்திற்குள்ளே கொண்டுபோய், சேனைத்தளத்தார் யாவரையும் கூடிவரச்செய்து,—சிவப்பான அங்கியை அவருக்குத் தரித்து, முன்னுகளால் ஒரு முடியைப்பின்னி அவருக்குக்குட்டி,—யூதரின் இராசாவே, நீர் வாழ்வுகவென்று அவரை வாழ்த்துதல் செய்யத்தொடங்கி,—ஒருகோலினால் அவருடைய சிரசில் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்காற்படியிட்டு அவரை வணங்கினார்கள்.—இவ்விதமாய் அவரைப் உயிரிசாசம் பண்ணினபின்பு, அந்தச் சிவப்பான அங்கியை அவரிவிருந்து கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்குடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படிக்குக் கொண்டுபோனார்கள்.—அலேக்குசந்தர், உருப்பு என்பவர்களுடை உக யபிதாவாகிய சீமோனென்னும் குர்னியன் காட்டினின்று வருகையில், அவனைவலாங்காரமாய் அவருடைய சிலுவைமரத்தைச் சுமந்துகொண்டுபோகும்படி செய்தார்கள்.—பின்பு அவரைத் உஉதலை ஒட்டிடமென்ற குத்தங்கொள்ளும் கொல்கொதா ஸ்தானத்திற் கொண்டுபோய்,—கசப் உக புக்கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்: அவர் அதைக்கொன்னவில்லை.—அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தபின் உசுபு அவருடைய வஸ்திரங்களைப்பங்கிட்டு, அவனைவன் பங்கறிந்ததெக்கச் சீட்டுப்போட்டார்கள்.—அவரைச் சிலுவையில் அறையும்பொழுது உசு மூன்றாம் மணி நேரமாயிருந்தது.—அவருடைய உசு மரணத்தின் காரணத்தைக் குறிக்கும்பொருட்டு “இவன் யூதருடைய இராசா,” என்னுமெழுத்தை அவருடைய சிரசின்மேலிட்டார்கள்.—அவ உசுருடைய வலதுபுறத்தில் ஒருவனும், இடதுபுறத்தில் ஒருவனுமாக இரண்டெள்ளர் அவருடனே சிலுவையில் அறையப்பட்டார்கள்.—அதினால், உசு “அவர் அக்கிரமக்காரருடனே எண்ணப்பட்டார்,” என்னும் வேதவாக்கியம் நிறைவேறிற்று.—வழிப்போக்கர் அவரைத் தூஷணித்து, தலையை உக அசைத்து, ஆ, தேவாலயத்தை இடித்து மூன்று நாளுக்குள் அதைக் கட்டுகிறவனே,— நீ உன் கூனைத்தான் இரட்சித்து, சிலுவையில் விருந்து இறங்கிவாவென்றார்கள்.—பிரதான ஆசாரியரும், வேகசு தபாரகரும் ஒருவரை ஒருவர் நோக்கி, இவன்

(எஉ) மத்.உக.௭௫.—(யடு. அதி. க.) சங்.உ.உ. மத்.உ௭.க. அப்.க.யக. (உ) மத்.உ௭.யக. (ச) மத்.உ௭.யக. (௫) ஏசா.௫.௭. யோவா.யக.க. (சு) மத்.உ௭.யடு. (யக) மத்.உ௭.உ.ய. அப்.க.யச. (யடு) மத்.உ௭.உ.ச. (யக) மத்.உ௭.உ.௭. (உக) மத்.உ௭.க.உ. (உஉ) மத்.உ௭.க.க. (உக) மத்.உ௭.க.ச. (உச) சங்.உ.உ.யசு. லூக்.உ.க.க.ச. (உடு) மத்.உ௭.ச.டு. (உசு) மத்.உ௭.க.௭. யோவா.யக.யக. (உ௭) மத்.உ௭.க.அ. (உஅ) ஏசா.௫.ய.உ. லூக்.உ.உ.க.௭. (உக) யோவா.உ.யக.

பிறரை இரட்சித்தான்; தன்னையோ இரட்சிக்க
 ௩௨ வல்லமையில்லை.—நாம் கண்டு விசுவாசிக்கும்
 படிக்கு, இஸரவேலின் இராசாவாகிய கிறிஸ்து
 இப்பொழுது சிலுவையைவிருந்து இறங்கிவரக்
 கடவனென்று சொல்லிப் பரிசாசம் பண்ணினார்
 ௩௩ கள். அவரோடே சிலுவையை அறையப்பட்ட
 ௩௪ வர்களும் அவரை நினைத்தார்கள்.—ஆறாம் மணி
 நேரந்தொடங்கி, ஒன்பதாம் மணிநேரம்வரைக்
 ௩௫ கும், அத்தேசத்திலெங்கும் அந்தகாரம் உண்டா
 ௩௬ யிருந்தது.—ஒன்பதாம் மணிநேரத்தில் யேசு “ஏ
 ௩௭ லி, ஏலி, லாமாசபத்தானி,” என்று உரத்தசத்தத்
 ௩௮ தோடே கூப்பிட்டார். அதற்கு, என் தேவ
 ௩௯ னே, என் தேவனே, நீர் ஏன் என்னைக்கை
 ௪௦ விட்டீரென்றருத்தமாம்.—சமீபமாய் நின்றவர்க
 ௪௧ ளிற் சிலர் அதைக்கேட்டு, இவன் இலீசாவைக்
 ௪௨ கூப்பிடுகிறான், கேளுங்கொன்றார்கள்.—அப்
 ௪௩ பொழுது ஒருவன் ஓடி, பொறுங்கள், இவனை இ
 ௪௪ தற்கும்படிக்கு இலீசாவருவாரோ, அதைப்பார்ப்
 ௪௫ போமென்று சொல்லி, கடற்காணான்க்காடியிலு
 ௪௬ ல் நிரப்பி, அதை ஒருகம்பிற் பூட்டி, குடிக்கும்படி
 ௪௭ அவருக்குக் கொடுத்தான்.—பின்பு யேசு உரத்த
 ௪௮ சத்தமிட்டு, ஆவியை விட்டுவிட்டார்.—அப்பொ
 ௪௯ முதுதேவாலயத்திலுள்ள திரைச்சீலை, மேலேதொ
 ௫௦ டங்கி, கீழேவரைக்கும் இரண்டாய்க்கிழிந்தது.
 ௫௧ அவருக்கெதிர்ப்புறத்தில் நின்ற தூறுசேவக
 ௫௨ ருக்கதிபதி அவர் அவ்விதமாய்ச்சத்தமிட்டு ஆவி
 ௫௩ யைவிட்டதைக்கண்டு, மெய்யாக இவர்தேவ
 ௫௪ னுடைய குமாரனென்றான்.—அந்தச் சமயத்தில்
 ௫௫ ஸ்திரீகளுந் தூரத்தினின்று பார்த்தார்கள்: கலி
 ௫௬ லேயா நாட்டில் அவரைப் பின்சென்று, அவ
 ௫௭ ரைச் சேவித்துவந்த மத்தலீனீ மரியாளும், சின்
 ௫௮ னயாக்கோபுக்கும் யோசேக்கும் மாதாவாகிய
 ௫௯ சுக மரியாளும், சலோமேயும்,—அவருடனேயெரு
 ௬௦ வுடனேயுமுதலான மற்ற அநேக ஸ்திரீகளும் அ
 ௬௧ வர்களுடனே இருந்தார்கள்.
 ௬௨ ஓய்வுநாளுக்குமுன்பின் நான் ஆயத்தநாளான
 ௬௩ படியினால் சாயங்காலமானபொழுது, அரிமத்தி
 ௬௪ யா ஊரானும்,—கனம்பொருந்திய மந்திரியும்,
 ௬௫ தேவனுடைய இராச்சியம் வருவதை எதிர்
 ௬௬ பார்க்கிறவனுமாகிய யோசேப்புத்திடல்கொண்
 ௬௭ டு, பிலாத்தினிடத்திற் போய், யேசுவின் சரீ
 ௬௮ சரத்தைக் கேட்டான்.—அவர் இப்படிச் சீக்கிர
 ௬௯ மாய் மாணமடைந்ததைக்குறித்துப் பிலாத்து ஆச்
 ௭௦ சரியப்பட்டு, தூறுசேவகருக்கதிபதியை அழைப்
 ௭௧ பித்து, அவர் இறந்துபோய் எவ்வளவுநேரமாயிற்
 ௭௨ சடு நென்று விசாரித்து,—தூறு சேவகருக்கதிபதியி
 ௭௩ னால் அறிந்தபின்பு, அந்தச் சரீரத்தை யோசேப்
 ௭௪ சுக புக்கு ஒப்பித்தான்.—அவன் போய் மெல்லிய
 ௭௫ புக்கை எடுத்துவந்து, சரீரத்தை இறக்கிச் சண
 ௭௬ ற்புடவையிலே சுற்றி, கண்மலையிலே வெட்டப்

பட்ட பிரேதவறையில் அதைவைத்து, பிரேத
 வறையின்வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்
 தான்.—அவர் வைக்கப்பட்ட இடத்தை மத்தசன
 லீனீ மரியாளும் யோசேயின் மாதாவாகிய
 மரியாளாங்கண்டார்கள்.

யசு. அதிகாரம்.

க. தேவதூதர் கிறிஸ்து எழுந்தசெய்தியைத் தெரி
 வித்தல்: க. மத்தலீனீ மரியாளாக்குக்கிறிஸ்துத்
 தரிசனமாதல்: ௨௨. இரண்டு சீஷருக்குத் தரிச
 னமாதல்: ௨௪. பதினொருவருக்குத் தரிசனமா
 தல், அவர்களுக்குக் கட்டளையிடல்: ௨௬. பர
 மண்டலத்துக்கெழுந்தருளல்.

ஓய்வுநாள்சென்றபின்பு மத்தலீனீமரியாளும்,
 யாக்கோபின் மாதாவாகிய மரியாளும், ச
 லோமேயும் அவருக்குப் பூசும்படிக்குச் சுகந்த
 பொருள்களைக்கிரயத்துக்கு வாங்கிக்கொண்டு,
 ௨ வாரத்தின் முதலாநாள் அதிகாலையில், குரியோ
 ௩ தயசமயத்திலே பிரேதவறையைச்சேர்ந்தார்கள்.—
 ௪ அவர்கள் ஒருவரை ஒருவரோக்கி, அந்தப்பிரே
 ௫ தவறையின் வாசலிலேகிடக்கிறகல்லை நமக்காக
 ௬ யாவன்புரட்டுவானென்று சொல்லி,—பின்பு கண்
 ௭ றிட்டுப்பார்த்தபொழுது, அந்தக்கல்லு மிகவும்
 ௮ பெரிதாயிருந்தும் புரட்டப்பட்டிருந்ததைக்கண்
 ௯ டார்கள்.—அவர்கள் பிரேதவறையிற் பிரவேசித்
 ௧௦ து, வெண்மையான அங்கியைத்தரித்து, வலப்
 ௧௧ பக்கத்தில் உட்காந்திருந்த ஒருவாலிபனைக்கண்
 ௧௨ டியந்தார்கள்.—அவன் அவர்களைநோக்கி, பயப்
 ௧௩ பரதிருங்கள்: சிலுவையில் அறையப்பட்ட காச
 ௧௪ ரேத்தாரானாகிய யேசுவை நீங்கள் தேடுகிறீர்க
 ௧௫ ள்: அவர் எழுந்தார்; அவரிக்கேயில்லை: அவரை
 ௧௬ அவர்கள் வைத்த இடத்தைப்பாருங்கள்.—நீங்
 ௧௭ கள்போங்கள், அவர் உங்களுக்குச்சொல்லியபிர
 ௧௮ காரம் உங்களுக்கு முன்பாகக் கலிலேயாவுக்குப்
 ௧௯ போகிறார்: அங்கே அவரைக்காண்பீர்களென்று
 ௨௦ அவருடைய சீஷருக்கும், பேதுருவுக்குஞ்சொல்
 ௨௧ லுங்கொன்றான்.—அவர்கள் நடுங்கிப்பிரயித்
 ௨௨ து, விரைந்து புறப்பட்டுப் பிரேதவறையிலிருந்
 ௨௩ து ஓடிப்போனார்கள்; அவர்கள் பயப்பட்டபடி
 ௨௪ யினால், ஒருவருக்கும் ஒன்றுஞ்சொல்லவில்லை.

அவர் எழுந்தபின் வாரத்தின் முதலாமநாளில்,
 ௧௫ எழுபதாசுகளிலிருந்து அவரால் விடுதலையாக
 ௧௬ கப்பட்ட மத்தலீனீ மரியாளாக்குமுதல் தரிசன
 ௧௭ யானார்.—அவன் புறப்பட்டு முன்பு அவருடன்
 ௧௮ இருந்தவர்களிடத்தின்போய், அவர்கள் துக்கங்
 ௧௯ கொண்டாடி அழுதுகொண்டிருக்கையில், செய்
 ௨௦ தியைத்தெரிவித்தான்.—அவன் உயிரடைந்து, அ
 ௨௧ வளாலே காணப்பட்டபொருள் அவர்கள் கேள்
 ௨௨ விப்பட்டும் அதை நம்பவில்லை.

அதன்பின்பு அவர்களில் இருவர் நாட்டுக்கு
 ௨௩ குப்புறப்பட்டுப்போகையில், அவர்வேற்றுருவ

(௩௨) மத். ௨௭. ௪௪. (௩௩) மத். ௨௭. ௪௬. (௩௪) சங். ௨௨. ௧. மத். ௨௭. ௪௬. (௩௫) மத். ௨௭. ௪௭. சங். ௧௧. ௨௧. (௩௬) மத்.
 ௨௭. ௫௦. (௩௭) மத். ௨௭. ௫௧. (௩௮) மத். ௨௭. ௫௨. (௪௧) மத். ௨௭. ௫௩. சங். ௧௧. ௨௧. (௪௨) மத். ௨௭. ௫௪.
 (௪௩) ஊக். ௨. ௨௩. (௪௪) மத். ௨௭. ௫௫. சய். —(௨௧) அதி. ௧. மத். ௨௭. ௧. ஊக். ௨. ௧. (௨) ஊக். ௨. ௧. (௩)
 ஊக். ௨. ௧. (௪) மத். ௨௭. ௫. (௫) மத். ௨௭. ௧. (௬) யோவா. ௨. ௨. (௭) ஊக். ௨. ௨. ஊக்.
 ௨. ௨. (௮) மத். ௨௭. ௧. (௯) மத். ௨௭. ௧. (௧௦) மத். ௨௭. ௧.

ய௩ மாய் அவர்களுக்குத்தரிசனையானார்.-அவர்களும் போய் அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்: இவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
 ய௪ பின்பு அவர்,போசனபந்தியிலிருந்தபதினொருவருக்குத்தரிசனையாகி, தாம் உயிர்த்தெழுந்த பின்பு தம்மைக்கண்டவர்களை அவர்கள் நம்பாமலிருந்தபடியினால் அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தமும், இருதயகடினத்தினிமித்தமும் அவர்களைக்கடிந்துகொண்டார்.-பின்பு அவர் அவர்களைநோக்கி, நீங்கள் உலகத்திலெங்கும்போய், சிருஷ்டியானயாவருக்குஞ்சுவிசேஷத்தைப்பிரயசங்கம்பண்ணுங்கள்.-விசுவாசிக்கிறவனாகி, ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; ய௭ விசுவாசியாதவனோ தண்டிக்கப்படுவான்.—விசுவாசமுள்ளவர்களால் இந்த அடையாளங்கள்

நடக்கும்; என் நாமத்தினாலே பிசாசுகளைத்தரத்தவர்கள்; அந்நியபாஷைகளைப்பேசுவார்கள்.-சருப்பங்களையும் எடுப்பார்கள்; பிராணனை நாயிச்சப்படுத்தும் பாணத்தைக் குடித்தாலும் நாசப்படார்கள்; இவர்கள் பிணியாளிகள்மேல் கைகளைவைக்க அவர்கள் சொஸ்தமடைவார்களென்றார்.
 இவ்வீதமாய்க் கர்த்தர் அவர்களுடனேபேசுகின பின்பு, அவர் பரமண்டலத்திற்கேற்றப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்திலே வீற்றிருந்தார்.—அவர்கள்புறப்பட்டு எங்குஞ்சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணிவந்தார்கள், கர்த்தர் அவர்களுடனேகூட கிரியைகளைச்செய்து, தாம்தோற்றுவித்த அடையாளங்களினாலே வாக்கைத்திருஷ்டாந்தப்படுத்தினார். ஆமென்.

(ய௪) லூக்.௨௪.௩௬. க.கொரி.யெ.௫. (யெ) மத்.௨௮.யெ. கொலோ.க.௨௩. (ய௬) யோவா.௩.யெ.௩௬. அப்.யெ. ௩.௩. ரோ.யெ. ௧.பேதுரு.௩.௨. யோவா.யெ.௪௮. (ய௭) லூக்.யெ.௭. அப்.௫.யெ. அப்.யெ.யெ. அப்.௨. ௪. க.கொரி.யெ.யெ.௨. (ய௮) லூக்.யெ.௩. அப்.௨.௮.௫. அப்.௫.யெ.யெ. யாக்.௫.யெ.யெ. (ய௯) அப்.௧.௨.௩. லூக். ௨.௪.௫. சங்.யெ.௧. அப்.௭.௫. (௨௦) அப்.௫.யெ. ௧.கொரி.௨.௪.௫. எபி.௨.௪.

வாக்கா எழுதின சுவிசேஷம்:

க. அதிகாரம்.

க. முகவுரை: இ. இலிசபேத் கருப்பந்தரித்தல்: உசு. மரியான் கருப்பந்தரித்தல்: கூக. அவ்விருவருஞ் சந்தித்தல்: மரியான் பாட்டுப்பாடல்: இள. யோவானுடைய சென்மலிவரம்: சுள. அவன் பிதாவாகிய சகரியாதீர்க்கதரிசனஞ்சொல்லல்: அய். யோவான் விருத்தியடைதல்.

மகா மேன்மைபொருந்திய தேயோப்பிலுவே, ஆதிமுதல் கண்ணாற்கண்டும், வாக்கைப்போதித்துமிருந்தவர்கள் என்களிடைத்தில் ஒப்பித்த பிரகாசம்,—எங்களுக்குள்ளே நிச்சயத்துக்கொண்ட விசேஷங்களின் விருந்தாந்தங்களை அநேகர் விவரிக்கத்தகுணிந்தபடியால்,—நானும் ஆதிமுதல் எல்லாவற்றையும் நன்றாய் ஆராய்ந்துபார்த்து, உமக்கு உபதேசிக்கப்பட்டபொருள்களின் நிச்சயத்தை நீர் அறியும்படிக்கு,—அவைகளை ஒழுங்காய் எழுதுவது எனக்கு நன்றாய்த்தோன்றிற்று.

இ யூதேயாதேசத்தின் இராசாவாகிய ஏரோதின் காலத்தில், அபீயாவென்னும் ஆசாரிய வகுப்பில், சகரியாவென்னும் ஆசாரியன் ஒருவன் இருந்தான்: ஆரோனின் வழிசத்திற்பிறந்த இலிசபேத் என்னப்பட்டவன் அவனுக்கு மனைவி.—இவ்விருவரும் தேவனுக்கு முன் நீதியுள்ளவர்களாய், கர்த்தர் இட்டசகலகட்டளைகளின்படியும், நியமங்களின்படியும் குற்றமில்லாமல் நடந்துவந்தார்கள்.—இலிசபேத் மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பின்னாயில்லை; இருவரும் முதிர்ந்தவயதுள்ளவர்களானார்கள்.—அவன் தன் ஆசாரியவகுப்பின்முறைப்படி தேவனுடைய சமூகத்தில் ஆசாரியத்தொழில்செய்துவருங்காலத்தில்,—ஆசாரியருடைய வழக்கத்தின் படி கர்த்தருடைய பரிசுத்தஸ்தானத்திற் பிரவேசித்து, தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப்பெற்றான்.—தூபங்காட்டுகிறவேளையிலே, கூட்டமாய்ச்சனங்களைல்லாரும் புறம்பேயிருந்து பிரார்த்தனைபண்ணினார்கள்.—அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபவேதிகையின்வலதுபாரசத்தில் நிற்கிறவராய், அவனுக்குத்தரிசனை யெயானான்.—சகரியா அவனைக்கண்டுகலங்கி, பயமடைந்தான்.—தூதன் அவனைநோக்கி, சகரியாவே, நீ பயப்பட்டுவேண்டாம்: உன்விண்ணப்பம் அங்கிகரிக்கப்பட்டது; உன்மனைவியாகிய இலிசபேத் உனக்கு ஒருபுத்திரனைப்பெறுவான், அவனுக்கு யோவானென்று பேரிடுவாயாக.—அதி

னால் உனக்குச்சந்தோஷமும்களிப்புமுண்டாகும்; அவன் சென்மத்தினியித்தம் அநேகர் சந்தோஷப்பவொர்கள்.—அவன் கர்த்தருடைய பார்வைக்குப்பெரியவனாவான், திராட்சரசத்தையும் மதுவையுங் குடியான்; அவன் தன்மாதாவின் கருப்பத்தில் தோன்றினதுமுதல், பரிசுத்தஆவியினாலே பூரணப்பவொன்.—அவன், யசு இலரவேற்சந்தியாரில் அநேகரை அவர்களுடைய தேவனாகிய கர்த்தாவிடத்திற்குத்திருப்புவான்.—பிதாக்களுடைய இருதயங்களைப் யெப்பினைகளிடத்திற்கும், கட்டளைமீறிகிறவர்களை நீதிமான்களுடையருளானத்திற்குந்நிரூப்பி, கர்த்தருக்கு அமையத்தக்க ஒரு சாதியாரை ஆயத்தப்படுத்தும்படி அவன் இலிசாவின் ஆவியும் பலமுடையவராய், அவருக்கு முன்னே செல்லுவானென்றான்.—அப்பொழுது சகரியா, நான் எதிரெனில் இதை அறியலாம்; நான்விருத்தன், என்மனைவியும் முதிர்வயதுள்ளவனென்று தூதனிடத்திற்சொல்லல்,—தூதன் அவனுக்கு உத்தரமாக, நான் யெதேவனுடைய சந்திரானத்தில் நிற்கிற காபிரியேல்; உன்னுடனேசம்பாவித்து, உனக்குச்சவிசேஷமாக இவைகளைத் தெரிவிக்கும்படி அனுப்பப்பட்டவராய்வந்தேன்.—கேள், என்வாக்கியங்கள் தகுதியான காலத்திலே நிறைவேறும்; என்வாக்கியங்களை நீ விசுவாசியாதபடியினால், இந்தக்காரியங்கள் நிறைவேறும் நான்வரைக்கும் நீ பேசத்திராணியில்லாமல் ஊமையராய் இருப்பாயென்றான்.—சகரியாவைக் காத்திருந்த சனங்கள், அவன் தேவாலயத்திலே தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள்.—அவன் வெளியே வந்தபொழுது, அவர்களோடே பேசத்திராணியில்லாமல் அவர்களுக்குப் பயில்காட்டி, ஊமையராயிருந்தான்: அதினால் தேவாலயத்தில் ஒரு தரிசனையைக் கண்டானென்றறிந்தார்கள்.—அவன் ஆராதனைசெய்யும்நாட்கள் கழிந்தபின் தன்வீட்டுக்குப்போனான்.—அந்நாட்களின்பின் அவனுடைய மனைவியாகிய இலிசபேத் கருப்பவதியாகி,—சனங்களுக்குள் எனக்குண்டான அவனெனத்தை நீக்கும்படி கர்த்தர் இந்நாட்களில் என்னைக்கடாட்சித்து, இப்படி எனக்கு அருளிச்செய்தாரென்று சொல்லி, ஐந்துமாதம் வரைக்கும் ஒளித்துக்கொண்டிருந்தான்.—ஆறாம்மாதத்திலே கவிலேயாலிலுள்ள நாசரேத்தென்னுழரில்—தாவீதின் வழிசத்தானாகிய யோசேப்பென் உள

(க.அதி.க.) எபி.உ.க. க.பேதுரு.இ.க. உ.பேதுரு.க.யசு. க.யோவா.க.க.(க)அப்.யெ.யெ.உசு.உசு. க.கொரி.எ.சய். அப்.யெ.ச.அப்.க.க.(ச)யோவா.உய்.க.க. (இ)மத்.உ.க.(ச)ஆதி.எ.க. க.இரா.க.ச. யோபு.க.க. அப்.உ.க.க. பிலி.க.ச.(க)யாத்.கய்.எ.அ. க.சாமு.உ.உஅ.(ய)லேவி.யசு.யெ. வெளி.அ.க.ச. (யெ)யாத்.கய்.க. (யெ)நியா.ச. உ.உ. தானி.ய.அ. அப்.யெ.ச. வெளி.க.யெ. (யெ)எண்.க.க. நியா.யெ.ச. ஏரே.க.ச. கலா.க.யெ. (யசு)மல்.ச.இ. சு. (யெ)மல்.ச.இ. (யெ)ஆதி.யெ.யெ. (யெ)தானி.அ.யசு. எபி.க.யெ.ச. (உய)எசேக்.க.உசு.(உ)ஆதி.கய்.உசு. ஏசா.ச.க. (உஎ)மத்.க.யெ.அ.

ஊம் நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த கன்னியாகிய மரியாளிடத்தில், காபிரியேலென்னுந் தூதன் தேவனால் அனுப்பப்பட்ட உயுவெந்து, —பரிபூரண கிருபை பெற்றவனே, நீ வாழ்க, கர்த்தர் உன்ரோடுருக்கிறார்: நீ ஸ்திரிகளுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவனென்றான். —உக அவன் அவனைக்கண்டு, அவனுடைய வாக்கினால் கலங்கி, இந்தவாழ்த்துதல் எப்படிப்பட்ட கூய்தோவென்று சிந்தித்தான். —தூதன் அவனைநோக்கி, மரியாளே, பயப்படாதே: நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். —பார், நீ கருப்பந்தரித்து ஒரு புத்திரனைப் பிரசவிப்பாய், அவருக்கு கூடையேசுவென்று பெயரிடுவாயாக. —அவர் பெரியவராவார், சருவத்திற்குமேலானவருடையருமாரென்னென்பபொலார்: தேவனாகிய கர்த்தர், அவருக்கு அவருடைய பிதாவாகிய தாவிக்கூதின் சிங்காசனத்தைக் கொடுப்பார். —அவர் யாக்கோபின் வமிசத்தைச்சதாநாலங்களிலும் ஆண்டுகொள்வார்; அவருடைய ஆளுகைக்கு முடிசூசுவிலையென்றான். —அப்பொழுது மரியான் தூதனைநோக்கி, இதைப்படியாகும், ஒருபுருஷனை கூடு அறியேனென்று சொல்ல, —தூதன் அவருக்குத் தரமாக, பரிசுத்தஆவி உன்மேல்வரும், சருவத்திற்குமேலானவருடைய பலம் உன்மேல் நிழலும்: ஆதலால் உன்னிடத்தில் தோன்றும் பரிசுத்தமானது தேவனுடைய ருமாரென்னென்பமும். —மேலும் பார், உன் சுற்றத்தாளாகிய இலிசபேத்துந் தன்முதிர்வயதில் ஒரு புத்திரனைக்கருப்பந்தரித்தான்: மலடியென்னப்படும் அவருக்கு ஒரு இது ஆருமாதம். —தேவனால் செய்யக்கூடாத கூடிதொன்றுமில்லையென்றான். —மரியான், பாரும், நான் கர்த்தாவுக்கு அடிமை; உமது வாக்கின்படி எனக்காகக்கடவதென்றான். பின்பு தூதன் அவனைவிட்டுப்போனான். —அந்நாட்களில் மரியான் எழுந்த, மலையாட்டிலே யூதாவினான் ஒருபுருஷனைத்திரு விரைந்துபோய், —சகரியாவினவீட்டிற் பிரவேசித்து, இலிசபேத்துக்கு வாழ்த்துகதுதல் சொன்னான். —இலிசபேத் மரியானுடைய வாழ்த்துதலைக்கேட்டமாதிரித்தில், அவருடைய கருப்பத்திலுள்ள சிசு தள்ளிற்று; இலிசபேத் சஉபரிசுத்த ஆவியினாலே பூரணப்பட்டு, —உரத்த சத்தமிட்டு, ஸ்திரிகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கருப்பத்தின்கணியும் ஆசீர்வசகூதிக்கப்பட்டது. —என் கர்த்தருடைய தாயார் என்னிடத்தில் வருவது எனக்கெதினாலே சிசுசடைத்தது. —நீ வாழ்த்திய சத்தம் என்செய்க்கேற்ற, என் கருப்பத்திலுள்ள சிசு களிப்புடன் துள்

ளிற்று. —விசுவாசித்தவனே, வாழ்வுடையவன்: சுகர்த்தாவினால் அவருக்குத் தெரிவிக்கப்பட்டவைகள் நிறைவேறாமென்றான். —அப்பொசுகமுது மரியான், என் ஆத்தமம் கர்த்தாவைப் புகழுகின்றது, —என் ஆவி என் இரட்சகராகிய சனதேவனில் கனிசூருகின்றது. —அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையைப்பார்த்தருளிணர்: இதுமுதல் சகல சந்ததியாரும் என்னை வாழ்வுடையவனென்பார்கள். —பரிசுத்த நாமம்பொசுகருத்திய வல்லமையுள்ளவர் எனக்கு மகிமையானவைகளைச் செய்தார். —அவருடைய இரக்கம், இயதலைமுறை தலைமுறையாக அவருக்குப்பயப்புகிறவர்கள்மேல் நிற்கின்றது. —அவர் தமது சுகபுயத்தினால் பலத்தவைகளைச்செய்து, இறுமாப்புடையவர்களை அவர்களுடைய சிந்தனைகளிலே சிதறடித்து, —பலவான்களைச் சிங்காசனங்களிலிருந்து தள்ளி, தாழ்த்தவர்களை உயர்த்தினார். —பசியுள்ளவர்களை நன்மைகளினாலே பூரணப்படுகடுத்தி, செல்வரை வெறுமையாய் அனுப்பிவிட்டார். —அவர் நம்முடையபிதாக்களுக்கு வாக்குத்தம் பண்ணினபடி, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்குஞ்சதாநாலங்களிலும் இரக்கஞ்செய்யநினைந்து, —தமதடியாகிய இஸரவேலைத்தான் இடிகிறாரென்றான். —பின்பு மரியான் ஏறக்குறைய சுகமூன்றாமாதம் அவனோடிருந்து, தன்வீட்டுக்குத்திரும்பினான். —இலிசபேத்துக்குப் பிரசவகாலம் இவ்வந்து, அவன் ஒருபுத்திரனைப் பிரசவித்தான். —கர்த்தர் அவருக்குப் பூரணகிருபைசெய்தாடுபுரென்று அவருடைய அயலாரும் இனத்தாருக்கேள்விப்பட்டு, அவருடனே சந்தோஷப்பட்டார்கள். —எட்டாந்தினத்தில் அவர்கள் பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிவந்து, அதின் பிதாவினுடைய நாமமாகிய சகரியாவென்னும் நாமத்தை அதற்குத்தரித்தார்கள். —அப்பொழுது கூலி அதினதாய் அப்படியல்ல, அதற்குயோவானென்று பெயரிடவேண்டமென்றான். —அவர்கள் அவனைநோக்கி, உன் பந்துசனங்களுக்குள்ளே இத்தப்பெயரிடப்பட்டவர் ஒருவருமில்லையென்று சொல்லி, —அதினுடைய பிதாவைநோக்கி, இகஉதற்கென்னபெயரிடவிரும்புகிறீரென்றுகுறிப்பினாலேகேட்க, —அவன் எழுதுகிறபலகையைக் கேட்கேட்டுவாங்கி, இதின்பேர் யோவானென்றெழுதினான். அவர்களுள்ளாரும் ஆச்சரியப்பட்டார்கள். —அந்த நிமிஷத்தில் அவனுடைய வாழ்திசுமந்து, நாவுதிருந்த, அவன் வசனித்துத் தேவனைத் துதித்தான். —அவர்களைச் சுற்றிவாசமாசுகுயிருந்த யாவருக்கும் பயம்வந்தது. —யூதேயாவின் சுக

(உய) தானி.க.உக. நியா.க.யெ. (கூ) ஏசா.எ.யெ. (கூ) உ.சாமு.எ.யெ. ஏசா.க.க.எ. ஏரே.உ.க.இ. வெளி.க.எ. (கூ) தானி.எ.யெ.உ.எ. ஒப.உ.க. மீகா.ச.க. யோவா.யெ.கூச. எபி.க.அ.(கூ)மத்த.க.உ. மத்.யெ.கூ. மாற்.க.க. யோவா.க.கூச. அப்.அ.கூ. ரோ.க.ச.(கூ)ஆதி.யெ.யெ. ஏரே.கூ.உ.எ. சக.அ.க. மத்.யெ.உ.க. மாற்.யெ.உ.எ. ரோ.ச.உ.க. (கூ) யோச.உ.க.கூ.யெ.யெ. (சஉ) நியா.இ.உ.ச. (சக) க.சாமு.உ.க.சங்.கூ.உ.க. அபகூ.கூ.யெ. (சஅ) க.சாமு.க.யெ. சங்.கூ.அ.க. மல்.கூ.யெ. (சகூ) சங்.எ.க.யெ. (இய) ஆதி.யெ.எ. யாத்.உ.யெ.க. சங்.கூ.யெ.யெ. (இக) சங்.கூ.அ.க. ஏசா.ச.யெ. சங்.கூ.யெ. க.பேதுரு.இ.இ. (இஉ) யோபு.இ.யெ. சங்.கூ.யெ.க. (இக) க.சாமு.உ.க. சங்.கூ.யெ. (இச) சங்.கூ.அ.க. ஏரே.கூ.கூ.உ.யெ. ஆதி.யெ.யெ. சங்.கூ.யெ. ரோ.யெ.உ.அ. கலா.கூ.யெ. (இகூ) ஆதி.யெ.யெ. லேவி.யெ.கூ. (கூச) ஆதி.கூ.கூ.உ. சங்.அ.யெ.யெ. அப்.யெ.உ.க.

மலைநாடெங்கும் இந்தவிசேஷங்கள் எல்லாஞ் சொல்லிக்கொள்ளப்பட்டன: கேள்விப்பட்டவர்களெல்லாரும் இவைகளைச் சிந்தையில் வைத்துக்கொண்டு, இந்தக்குழந்தை எப்படிப்பட்டதாயிருக்குமோவென்றார்கள்; கர்த்தருடைய கை அதிசூட்சுமந்தது.—அதினுடைய பிதாவாகிய சகரியா பரிசுத்த ஆவியினால் பூரணப்பட்டு, தீர்க்கதரிசனமாய்,—இவரவெவ்வின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்;—கூக உலகத்தின் தோற்றமுதல், தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளைக்கொண்டெசுல்வியபிரகாரம்,—எய் அவர் தம்முடைய சனங்களைக்கடாட்சித்துமிட்டுக்கொண்டார், நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப்பகைக்கிற யாவருடைய கைகளினின்றும் நம்மைவிடுவிக்கும்பொருட்டு,—அவர் தமதடியானாகிய தாவீதின் வழிசத்திஸ் இரட்சிப்பின்கொம்பை நமக்குத்தோன்றப்பண்ணினார்.—எத நாம் நம்முடைய சத்துருக்களின் கைகளுக்குத் தாதுப்புகிக்கப்பட்டவர்களாய்,—பயமில்லாமல், நம்முடைய வாழ்நாடெல்லாந் தேவபத்தியும் நீதியுமாய் அவருக்குமுன் தொண்டெசெய்வதற்கு எச நமக்கு அனுக்கிரகஞ்செய்து,—நாம் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையாகிய தமது பரிசுத்த உடன்படிக்கையை நினைந்து—நம்முடைய பிதாக்கள்மேல் தயைசெய்தார்.—எசு பாலகனே, நீ, இருளிலும் மரணநிழலிலும் உட்காந்திருக்கிறவர்களுக்கு ஒளி பிரகாசிப்பிக்கும் எப படியாகவும்,—நம்முடைய நடவகளைச் சமாதானத்தின்வழியில் நடத்தும்படியாகவும், உன்னதத்தினின்றும் நமக்குச் சூரியோதயந் தோன்றப்பண்ணின நம்முடைய தேவனுடைய மகா எய் இரக்கத்தினால்,—பாவமன்னிப்பைப்பற்றும் அறிவை அவருடைய சனங்களுக்குத் தெரியப்படுத்தி, கர்த்தாவின் வழிகளை ஆயத்தப்படுத்தி ஒரு கிறத்தற்கு அவருக்கு முன்னேநடப்பாய்.—ஆகையால் நீ சருவத்திற்குமேலானவருடைய தீர்க்க அய்தரிசியென்னப்படுவானென்றான்.—பின்பு பாலகன் வளர்ந்து, ஆவியினால் பலங்கொண்டு, இவரவெருக்குத் தான் காணப்படும்நான்வரைக்கும் வனத்திலே வாசம்பண்ணினான்.

௨. அதிகாரம்.

௧. யோசேப்பு பேதல்கேழுக்குப்போயிருக்கையில் கிறிஸ்து சன்னமாதல்: அ. அவருடைய சன்னந் தூதரால் மேய்ப்பருக்குத் தெரிவிக்கப்படல்: யெ. மேய்ப்பர் மற்றச்சனங்களுக்கு அந்தச்செய்தியைத் தெரிவித்தல்: உச. கிறிஸ்து விருத்தசேதனம்பெறல்: உஉ. மரியாள் தன்னைச் சுகிப்படுத்தல்: உடு. வழியியோன்தீர்க்கத

ரிசனஞ்சொல்லல்: கூக. அன்னான் கிறிஸ்துவைக்குறித்துத் தேவனைச்சிந்தித்தல்: கூக. யேசு விருத்தியடைத்தல்: சக. கிறுபிராயத்தில்காள் திரிகளோடே சம்பாஷித்தல்.

அிக்காலத்தில் அருளுடையோசா, தேசத்தின் எல்லாக்குடிகளுடைய பெரும் எழுதப்படவேண்டுமென்று கட்டளையிட்டான்.—சூர்னியென்பவன் ஓர்நியதேசத்திற்கு அதிபதியானபொழுது, இந்தக்குழந்தைப்புகுமுதலுண்டாயிற்று.—எல்லாரும் எழுதப்படும்படிக்குத்தங்கள் தங்கள் ஊர்களுக்குப்போனார்கள்.—அப்பொழுது யோசேப்பும், தாவீதின் குலத்தானும் வழிசத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்குரியமிக்கப்பட்ட கருப்பவதியாகிய மனைவி மரியாளுடனே எழுதப்படும்படிக்குக் கல்லையொநாட்டிலுள்ள நாசரேத்தூரைவிட்டு,—யூதேயநாட்டிலுள்ள பேதல்கேடுமென்று தாவீதின் ஊருக்குப்போனான்.—அவ்விடத்தில் அவர்கள் இருக்கிறகாலத்தில், அவன் பிரசவகாலம்பூரணமாயிற்று.—அவன் தன் முதற்பேரூன புத்திரனைப்பிரசவித்து, அவரைப் புடவைகளிற்சுற்றி, சத்திரத்தில் அவர்களுக்கிடமில்லாதபடியினால் அவரைப்பசுத்தொட்டியிலேவைத்தான்.—அப்பொழுது அந்தத்திசையில் இராத்திரியில்தங்கள் ஆட்டுக்கூட்டத்தைக்காத்துக்கொண்டு மேய்ப்பர் வெளியில் தங்கியிருந்தார்கள்.—பாருங்கள், கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்துநிற்க, கர்த்தருடைய மகிமை அவர்களைச்சுற்றிப்பிரகாசித்தது: அவர்கள் மிகவும்பயந்தார்கள்.—அந்தத்தூதன் அவர்களைநோக்கி, பயப்படாதிருங்கள்: எல்லாச்சனங்களுக்குமுண்டாகும் மிகுந்த ஆனந்தத்தை உங்களுக்குச்சுவீசேஷமாக அறிவிக்கிறேன்.—இன்றைத்தினன் கர்த்தராகிய கிறிஸ்தென்னும் இரட்சகர்தாவீதின் ஊரில் உங்களுக்குப் பிறந்தார்.—பின்னையப் புடவைகளிற்சுற்றிப் பசுத்தொட்டியிலே வைத்திருப்பதைக் காண்பீர்கள்; இதவே உங்களுக்கு அடையாளமென்றான்.—சமீதியில், பரமசேனைகள்திரளாய், அந்தத் தூதனுடனேசேர்ந்து,—உன்னதங்களிலுள்ள தேவனுக்குப் புகழ்ச்சியும், பூமியிலேசமாதானமும், மனுஷர்மேல் அனுக்கிரகமுமுண்டாகக்கடவனவென்றெசுல்லித்தேவனைத்துதித்தார்கள்.—தூதர் அவர்களைவிட்டுப் பரமண்டலத்திற்குச்சென்றபின்பு, மேய்ப்பர் ஒருவரை ஒருவரநோக்கி, நாம் இப்பொழுது பேதல்கேழுக்குப்போய், நடந்ததும், கர்த்தர் நமக்குத்தெரிவித்ததுமாகிய இந்தவிசேஷத்தைப்பார்ப்போம் வாருங்கொன்றுசொல்லி,—விரைந்துபோய், மரியானையும், யோசேப்பை யெ

(கௌ) யோவே.உ.உஅ. (கஅ) க.இரா.க.சஅ. சங்.எஉ.யஅ. யாத்.க.யச. (கக) எரே.உ.க.டு.ச. தானி.க.உ.உ. அப்.க.உ.க. ரோ.க.க. (எக) சங்.க.உ.ய.எ. (எக) ரோ.க.யஅ.உ.உ. எபி.க.யச. எரே.க.உ.க.க.சய. எபே.ச.உ.ச. உ.தெச. உ.ய.க. உ.தீமோ.க.க. தீத்.உ.ய.உ. க.பேதுரு.க.யடு. உ.பேதுரு.க.ச. (எச) ஆதி.ய.உ.க. எபி.க.ய.க.ய. (எடு) லேவி.உ.க.ச.உ. சங்.க.அ.க. எசேசு.ய.க.ய. (எச) ஏசா.ச.ய.க. மல்.க.க. (எஎ) ஏசா.க.உ. அப்.உ.க.யஅ. (எஅ) எண்.உ.ச.ய. ஏசா.ய.க.க. சக.க.அ. மல்.ச.உ.—(உ. அதி. உ.) அப்.டு.க.எ. (டு) க.சாமு.ய.க.ச. யோவா.எ. ச.உ. (ய) ஆதி.ய.உ.க. மத்.உ.அ.ய.க. கொலோ.க.உ.க. (யக) ஏசா.க.க. அப்.உ.க.க. பிவி.உ.ய. (யக) ஆதி.உ.அ.ய.உ. சங்.க.க.உ.ய.உ.க. தானி.எ.ய. எபி.க.ய.ச. வெளி.டு.ய.க. (யச) எபே.க.டு. வெளி.டு.ய.க. ஏசா.டு.எ.ய.க. ரோ.டு.க. எபே.உ.ய.எ. கொலோ.க.உ.ய. யோவா.க.ய.க. எபே.உ.ச.க. உ.தெச.உ.ய.க. க.யோவா.ச.க.ய.

யும், பசுத்தொட்டியிற்கிடக்கிற குழந்தையை யெ யுங்கண்டார்கள்.—கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட வாக் யெ யுக்கைப் பிரசித்தப்படுத்தினார்கள்.—மேய்ப்பரால் சொல்லப்பட்டவைகளைக் கேட்ட யாவரும், அவைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.— யெ க மரியாளோ, இவைகளையெல்லாஞ் சிந்தித்து, உய தன் இருதயத்தில்வைத்துக்கொண்டான்.—மேய்ப்ப ருந் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படி யே, கேட்டுக்கண்ட எல்லாவற்றிற்காகவுந் தே உக வனைப் புகழ்ந்து, துதித்து, திரும்பினார்கள்.— பிள்ளைக்கு விருத்தசேதனஞ் செய்கிறதற்கேற் ற எட்டாந்தினத்தில், அது கையெழுப்பமாகிறதற் குமுன், தேவனுதன் சொல்லிய யெ சுவெயின் உஉணும் பேர் அதற்கு இடப்பட்டது.—மோசேயின் கட்டளைப்படி, அவர்களைக்கூசியாக்குவதற்கா உக ன காட்கள்கழிந்தபின்,—“முதற்பேரூன எந்தஆ ணுல் கர்த்தாவுக்குப் பிரதிஷ்டையாக்கப்பட வேண்டும்,” என்று கர்த்தர் அருளிச்செய்த உச வேதப்பிரமாணத்தில்எழுதியிருக்கிறபடி,—அவர்க ள் அவரைக் கர்த்தாவுக்கென்று ஒப்பித் தும்படிக்கும், ஒருசோடு மணிப்புருவையாகி லும், இரண்டு மாட்புரக்குஞ்சுகளையாகிலும் பவியிடும்படிக்குக் கர்த்தருடைய நியாயப் பிரமாணத்திற் சொல்லியபிரகாரம் அவரையெ உருஷலேமுகுக்குக்கொண்டெவந்தார்கள்.—அப்பொ முது ஷியியோனென்னும்பெயருள்ளமனுஷன் யெருஷலேமில் வாசமாயிருந்தான்; அவன் நீதியுக் தேவபத்தியுமுள்ளவனாய் இஸரவேலின் ஆ றுதலுக்கு எதிர்பார்த்திருந்தான்: பரிசுத்த ஆ உக வி அவன்மேல் அமர்ந்திருந்தது.—அன்றியுந் கர்த்தருடைய கிறிஸ்துவைக் காணாமல் தான் மரணமடைவதில்லையென்பது பரிசுத்த ஆவியினால் அவனுக்கு அறிவிக்கப்பட்டது.— உஎ அவன் ஆவியினால் எவப்பட்டுத்தேவாலயத்தி லெவந்திருந்தான்:பிதாமாதர்க்களையெ சுவென்னும் பிள்ளைக்கு நியாயப்பிரமாணமுறைப்படி செய்ய அவரைஉள்ளேகொண்டெவந்தபொழுது,— உஅ அவன் அவரைத்தனக்கைகளில் ஏந்திக்கொண்டு,— உக ஆண்டவரே, இப்பொழுது நீர் உம்முடைய வாக்கின்படி உமது அடியேனைச் சமாதானத் கூடு துடன் அனுப்பிவிடுகிறீர்.—புறத்தேசத்தாரை வி எக்கும் ஒளியும், உம்முடையசணக்களாகிய இ கூக ஸரவேலருக்கு மகிமையுமான இரட்சிப்பை—ச கலசனங்களுக்குமுன்பாகவுந் தோற்றுவித்தீர்.— கூஉ அதை என்கண்கள் கண்டெவென்றுசொல்லித் கூக தேவனைத் துதித்தான்.—அப்படி அவரைக்கு றித்துச்சொல்லப்பட்டவைகளை அவருடையதா யும்யோசேப்புந் கேட்டு, ஆச்சரியப்பட்டார் கூச கள்.—பின்னும் ஷியியோன் அவர்களை ஆசீர்வ

தித்து, அவருடைய மாதாவாகிய மரியாளிடத் தில், பார், அநேகருடைய இருதயசிந்தனைகளை வெளிப்படுத்தும்பொருட்டு,—இஸரவேலரில் அ கூடு நேகர் விழுபதற்கும், எழுந்திருக்கிறதற்கும், வி ரோதமாய்ப்பேசப்படும் அடையாளமாவதற்கும் இவர் ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்; உன் ஆத்தமத் தையே ஒருகட்சம்உருவிப்போமென்றான்.—அல் கூச லாமலும் ஆஷேருடையகோத்திரத்தில்பானுவே லின்புத்திரியும், தீர்க்கதரிசியும், கண்ணிப்பிராயத் தில்விவாகஞ்செய்த புருஷனுடன் எழுவுருஷ மாத்திரம் வாழ்ந்திருந்தவளும், மிகுந்த வயது சென்றவளுமாகிய அன்னாள் என்னும் ஒருத்தியி ருந்தாள்.—ஏறக்குறைய எண்பத்தினூறுவயதுள் ளள அந்தவிலவை தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் பிரார்த்தனைபண்ணி உபவா சித்து, ஆராதனை செய்துவந்தாள்.—அவளும்அந் கூஅ தச்சமயத்திலேசேர்ந்துநின்றது, கர்த்தாவைத் துதித்து, யெருஷலேமில் மீட்பை எதிர்பார்த் திருந்தயாவருடனேயும்அவரைக்குறித்துப் பேசி னாள்.—கர்த்தருடைய விதிப்படி சகலத்தை கூக யும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா தேசத்திலுள்ள தங்கள் ஊராகிய காசரேத்துக் குத்திரும்பினார்கள்.—பாலகன்வளர்ந்து, ஆவியி சுவ லே பலங்கொண்டு, ஞானத்தினால் பூரணப்பட்ட டான்: தேவனுடைய அனுக்கிரகம் அவர் மேல் அமர்ந்தது.—அவருடைய பிதா மாதாக்கள் சக வருஷந்தோறும் பஷ்கா உற்சவசமயத்தில் யெ ருஷலேமுகுக்குப்போவார்கள்.—அவர் பன்னிரண் சஉ டி வயதுள்ளவரானபொழுது, அவர்கள் உற்சவ முறைமையின்படி யெருஷலேமுகுக்குப்போய்,— உற்சவநாட்கள் நிறைவேறினபின்பு திரும்பி சக வருகிறபொழுது, யெசுவென்னும் பாலகன் தம்முடைய தாயாருக்கும் யோசேப்புக்குந் தெ ரியாமல்யெருஷலேமில் தங்கிவிட்டார்.—அ சச வர்கள், அவர் பிரயாணக்காரருடைய கூட்டத் தில் இருப்பாரென்றெண்ணி, ஒரு நாட்பிரயா ணம் நடந்துபோய், பின் இனத்தாருக்குள்ளும் அறிமுகமானவர்களுக்குள்ளும் அவரைத்தேடி,— அவரைக்காணாததினால் யெருஷலேமுகுக்குத் தி சடு ரும்பி அவரைத்தேடினார்கள்.—மூன்று நாட்க சச களின் பின்பு தேவாலயத்தில் அவர் போதகர்க ளுக்குள் உட்கார்ந்திருக்கவும், அவர்களுக்குச் செவிகொடுக்கவும், அவர்களை வினாவவுக்கண் டார்கள்.—அவர் பேசுக்கேட்டயாவரும் அவ சஎ ருடைய புத்திக்கும் உத்தரங்களுக்கும் பிரமித் தார்கள்.—இப்படி அவரைக்கண்டு ஆச்சரியப் சஅ பட்டு அவருடைய தாய் அவரைநோக்கி, மக னே, நீ எங்களுக்குகேள் இப்படிச்செய்தாய்; உன் பிதாவும் நானும் விசாரத்தோடே உன்னைத்தேடி னோமே என்றுசொல்ல, —அவர் அவர்களைநோக் சக

(யெ)ஆதி.கௌ.யெ.(உக)ஆதி.யெ.யெ.லேவி.யெ.க.(உஉ)லேவி.யெ.உ.க.ச.ச.(உக)யாத்.யெ.உ. எண்.க.யெ.க.(உடு) ஏசா.சய.க.(உச)சங்.அக.சஅ. எபி.யெ.டு.(உக)ஆதி.சக.கூ.யெ. பிலி.க.உ.க.(கூ)ஏசா.க.உ.ஏசா.கூ.க.உ.அப்.யெ.க. சஎ.(கஉ)ஏசா.டு.உ.யெ.(கூ)ஏசா.அ.யெ.ச. ஒசி.யெ.க. மத்.உக.சச. ரோ.க.க.உ.கூ.க. க.கொரி.க.உ.க.உ.ச. உ.கொரி. உ.யெ.க.பேதுரு.உ.எ.அ.அப்.உஅ.உஉ.சங்.சஉ.யெ.யோவா.யெ.உ.டு.(கூ)அப்.உக.எ. க.திமோ.டு.டு.(கூ)மாற். யெ.சக. (சச) யாத்.உ.க.யெ.யெ. உபா.யெ.க.யெ. (சஎ) மத்.எ.உ.அ. யோவா.எ.யெ.சக. (சக) யோவா.உ.யெ.

கி, நீங்கள் ஏன் எண்ணத்தேடினீர்கள்; நாள்
என் பிதாவின் வீட்டிலிருக்கவேண்டியதென்ற
இய நிர்யிகளாவென்றார்.—அவர்கள், அவர் தங்களுக்குச்
சொல்லிய வாக்கை உணர்ந்துகொள்ளவில்
கூலை.—பின்பு அவர்களுடனே போய், நாசரேத்
ஊரின் சேர்ந்து, அவர்களுக்கு அமைந்திருந்
தார்: அவருடைய மாதா நடந்தவைகனையெல்
லாம் இறந்தயத்திலே வைத்துக்கொண்டாள்.—
இடையே ச, ஞானத்தையும், சீரவளர்ச்சியையும், தே
வனிடத்திலும் மனுஷரிடத்திலும் அன்பை
புயம் அதிகமதிகமாய்ப் பெற்றுக்கொண்டார்.

௩. அதிகாரம்.

௧. யோவான் தேவவாக்கைக்கூறி ஞானஸ்நா
னம் கொடுத்தல்: யெ. கிறிஸ்துவைக் குறித்துச்
சாட்சியிடல்: யெ. யோவான் சிறைச்சாலையில்
அகப்பட்டல்: ௨௧. கிறிஸ்து ஞானஸ்நானம் பெ
றல்: ௨௧. அவர் விரிசுவரலாறு.

இதேபேரிய இராசா அரசாண்ட பதினாந்தாம்
வருஷத்தில், பொந்தியு பிலாத்து யூதேயா தே
சத்திற்கு அதிபதியும், ஏரோது காற்பங்காகிய க
லிலேயா தேசத்திற்கு அதிபதியும், அவனுடைய
சகோதராகிய பிலிப்பு காற்பங்காகிய இத்திரி
யதேசத்திற்குள் திராகோனித்து தேசத்திற்கும் அ
திபதியும், இலுசானிய காற்பங்காகிய அபிலீனி
தேசத்திற்கு அதிபதியும்,—அன்னாறுங் காய்பா
வும் மகா ஆசாரியருமாணர்கள்; அக்காலத்தில் வ
னத்திலே சகரியாவின் புத்திராகிய யோவானுக்
கூ குத் தேவவாக்குக்கிடைத்தது.—அவன் யோர்
தான் நதியைச்சேர்ந்த தேசத்திலெங்குஞ்சென்
று, “கர்த்தாவின் வழியை ஆயத்தப்படுத்தி,
அவருடைய பாதைகளைச் செவ்வைபண்ணுங்
சுகள்,—பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்
லா மலையுங் குன்றுங் தாழ்த்தப்படும்; கோணல்
இநேர்மையாகும், முருட்டுவழிகள் சமமாகும்,—மா
மிசமுள்ளையாவருந் தேவனுடைய இரட்சிப்
பைக்காண்பார்களென்று,—வனத்திலே குரவிட்
டுச்சொல்லுகிறவனுடைய சத்தமுண்டாயிற்று,
என்று ஏசாயா தீர்க்கதரிசியுடைய புத்தகத்தில்
எழுதியிருக்கிற பிரகாரம், பாவ மனிப்பின்
பொருட்டு மனத்தினும்புதலின் ஞானஸ்நானத்
தைப் பிரசங்கம்பண்ணினான்.—அவன் தன்னால்
ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டவந்
த சனங்களைநோக்கி, விரியன்குட்டிகளே, வ
ருங்கோபத்திற்கு நீங்கள் தப்பும்படி உங்களுக்
அ குணர்த்தினவன் யாவன்.—மனத்தினும்புதலுக்
குத்தக்க கனிகளைக்கொடுங்கள், ஆபிரகாம் எங்
கள் பிதாவென்றுசொல்ல உங்களுள்ளத்திலேநி
ணையாதிருங்கள்: ஆபிரகாமுக்குத் தேவன் இந்
தக்கற்களினின்றும் பிள்ளைகளைத் தேற்றுவிக்க
வல்லவரென்று உங்களுக்குச்சொல்லுகிறேன்.—
௧ அல்லாமலும், கோடரி இப்பொழுதே மரங்க
ளின்வேருகில் வைத்திருக்கின்றது: ஆதலால்

நல்லகனிகொடாத மரங்களெல்லாம் தறிக்கப்
பட்டு, அக்கினியிலே போடப்படுமென்றான்.—
சனங்கள் அவனைநோக்கி, அப்படியானால் நாங்
ய்கள் என்னசெய்யவேண்டுமென்று கேட்க,—அ
ய்களுக்கு உத்தரமாக அவன், இரண்டுகூட்டை
கனையுடையவன் இல்லாதவனுக்குக்கொடுக்கக்
கடவன், ஆகாரத்தையுடையவனும் அப்படியே
செய்யக்கடவெனன்றான்.—பின்பு ஆயக்காரரும் யெ
ருானஸ்நானம்பெறும்படி அவனிடத்திலேவந்
து, போதகரே, நாங்கள்செய்யவேண்டியதென்
னவென்றுகேட்க,—அவன் அவர்களைநோக்கி, யெ
உங்களுக்கு நியமிக்கப்பட்டதற்க்கிகமாய் ஒன்
றையுங் கேளாதிருக்கென்றான்.—போர்ச்சே
ய்கரும் அவனைநோக்கி, நாங்கள்செய்யவேண்டு
வதென்னவென்று கேட்டார்கள்; அவர்களுட
னே அவன், நீங்கள் வலாற்காரமாய் ஒருவனி
டத்திலும் ஒன்றையுங் கவர்ந்துகொள்ளாமலும்,
பொய்ச்சாட்சிசொல்லாமலும், உங்கள் சம்பள
மே போதுமென்று அமைந்திருக்கக் கடவீர்க
என்றான்.—சனங்களெல்லாரும், யோவான் யெ
கிறிஸ்துவாவென்று தங்கள் தங்கள் இருந
யங்களில் அவனைக்குறித்துச் சிந்தனைபண்ணி,
சமுசயப்பட்டபொழுது,—யோவான் சகலரை யெ
யும்நோக்கி, நான்சலத்தினால் உங்களுக்கு ஞா
னஸ்நானங்கொடுக்கிறேன்; என்னிலும்வல்லவர்
ஒருவர்வருகிறார், அவருடையபாதாட்சைகளின்
வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன்
ல: அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியின
ாலும் உங்களுக்கு ஞானஸ்நானங்கொடுப்பார்.—
ஆற்றுஞ்சுக அருடைய கையிலிருக்கின்ற வ
து, அவர் தம்முடையகனத்தை நன்றாகவிளக்கி,
கோதுமையைத் தம்முடைய களஞ்சியத்திலே
சேர்த்து, பதரை அவியாத அக்கினியில் தகிப்பா
ரென்றான்.—இப்படியே அவன் பற்பலபோதையி
னைகளைச்சொல்லி, சனங்களுக்குப் பிரசங்கம்
பண்ணினான்.—காற்பங்கு தேசாதிபதியாகிய யெ
ஏரோது, தன் சகோதரான பிலிப்பினுடைய
மனைவியாகிய ஏரோதியாளின் நிமித்தமாகவும்,
அவன் செய்தமற்றத் தீங்குகளின்நிமித்தமாகவும்
யோவானுக்குடிந்து கொள்ளப்பட்டபொழுது,—
தான் இப்படிச்செய்ததுமன்றி, யோவானையுங்
உய்காவலில் வைப்பித்தான்.—சனங்களெல்லாரும் ௨௧
ஞானஸ்நானம்பெற்றசமயத்தில், யெசுவும் ஞா
னஸ்நானம் பெற்றார்.—அவர் பிரார்த்தனைபண்
டணுகையில் வானத்திற்க்கப்பட்டது, அப்பொ
ழுது பரிசுத்த ஆவி, ரூபங்கொண்டு ஒரு பு
வைப்போல அவர்மேல் இறங்கிற்று, நீர் என
து அன்பான குமாரன்; உம்மிலே பிரியமாயிருக்
கிறேனென்று வானத்தினின்றும் ஒருவாக்குண்
டாயிற்று.—யெசு ஏறக்குறையமுப்பதுவயதன்
௨௧ ளவரானார், சனங்கள் அவரையோசேப்பின்புத்
திரனென்றெண்ணினார்கள்,—அந்த யோசேப் ௨௪

(இ) தானி. ஏ. ௨௮. க. சாமு. ௨. ௨௪.—(௩. அதி. ௧.) யோவா. யெ. ச. ௧, ௨, ௩. (௬) மாற். ௬. ௧. (இ) சங். ௧. ௮. ௨. ஏசா.
இ. ௨. ௧. (௧) ஏசா. ச. ௧. (ய) அப். ௨. ௧. ௧. (யெ) ௨. ௧. ௧. (யெ) ௨. ௧. ௧. (யெ) ௨. ௧. ௧. (யெ) ௨. ௧. ௧. (யெ) ௨. ௧. ௧.
௧. ௨. (யெ) யாத். ௨. ௧. ௧. லேவி. ௧. ௧. (யெ) மீகா. ௪. ௧. ௨. மத். ௧. ௧. ௧. (யெ) மத். ௧. ௧. ௧. (௨௧) மத். ௧. ௧. ௧.

பு எலிக்கும், இவன் மத்தாத்துக்கும், இவன் லேவிக்கும், இவன் மெல்கிக்கும், இவன் யன்னாகுக்குக்கும், இவன் யோசேப்புக்கும்,—இவன் மத்தீயாவுக்கும், இவன் ஆமோசுக்கும், இவன் நாகூமுக்கும், இவன் எஸ்லிக்கும், இவன் நங்காயுக்குக்கும்,—இவன் மாகாத்துக்கும், இவன் மத்தீயாவுக்கும், இவன் ஷிமிக்கும், இவன் யோசேப்புக்கும், இவன் யூதாவுக்கும்,—இவன் யோவான்னாவுக்கும், இவன் இரோசாவுக்கும், இவன் சிருப்பப்பெலுக்கும், இவன் சலாகியேலுக்கும், இவன் உய்நேரிக்கும்,—இவன் மெல்கிக்கும், இவன் அத்திக்கும், இவன் கோசமுக்கும், இவன் எஸ்மோஉகாமுக்கும், இவன் ஏருக்கும்,—இவன் யோசேபுக்கும், இவன் எலியேசுருக்கும், இவன் யோரிமுக்கும், இவன் மத்தாத்துக்கும், இவன் லேவிக்கும்,—இவன் ஷிமியோனுக்கும், இவன் யூதாவுக்கும், இவன் யோசேப்புக்கும், இவன் யோனானுக்கும், இவன் இலீயேமுக்கும்,—இவன் மேலேயாவுக்கும், இவன் மயினானுக்கும், இவன் மத்தாவுக்கும், இவன் நாதானுக்கும், இவன் தாலீதுக்கும்,—இவன் ஈஷாயுக்கும், இவன் ஒபெத்துக்கும், இவன் போவசுக்கும், இவன் சலோமோனுக்கும், இவன் நாக்ஷோனுக்கும்,—இவன் அம்மினதாபுக்கும், இவன் ராமுக்கும், இவன் எச்சரோனுக்கும், இவன் பேரேசுக்கும், இவன் யூதாவுக்கும்,—இவன் யாக்கோபுக்கும், இவன் ஈசாக்குக்கும், இவன் ஆபிரகாமுக்கும், இவன் தேராக்குக்கும், இவன் நாகோருக்கும்,—இவன் சேருக்குக்கும், இவன் ரேகூவுக்கும், இவன் பேலேக்குக்கும், இவன் ஏபேருக்கும், இவன் சலாவுக்கும்,—இவன் கேனானுக்கும், இவன் அர்ப்சாத்துக்கும், இவன் ஷேமுக்கும், இவன் நோவாவுக்கும், இவன் லாமேருக்கும்,—இவன் மெத்தாஷலாருக்கும், இவன் ஏனோருக்கும், இவன் யாரேத்துக்கும், இவன் மகலாலேயேலுக்கும், இவன் கேனானுக்கும்,—இவன் ஏனோலுக்கும், இவன் சேத்துக்கும், இவன் ஆதாமுக்கும் புத்திரன்; இவன் தேவனானுண்டானவன்.

சு. அதிகாரம்.

க. சாத்தானால் கிறிஸ்துச்சோதிக்கப்படல்: ஐச. அவர் தேவவாக்கியத்தைப் பிரசித்தம்பண்ணத் தொடங்கல்: ஐச. நாசரேத்தாரார் அவருடைய திவ்வியவாக்குகளைக்குறித்து ஆச்சரியப்படல்: கூச. பிசாசினுற் பிடியுண்டவனைக் குணமாகக் கல்: கூஅ. பேதுருவின் மாயியைச் சொஸ்தப்படுத்தல்: சய. பலவதவியாதிகளையும் நீக்கல். யேசுபரிசுத்த ஆவியினாலே பூரணப்பட்டு, யோந்தானைவிட்டுத் திரும்பி, ஆவியினாலே வனத்திற்கு நடத்தப்பட்டு,—நாற்பதுநாள் பிசாசினுற் சோதிக்கப்பட்டார். அந்நாட்களில் அவர் ஒன்றும் புசிக்கவில்லை: அவைகள் கழிந்த

பின்பு, அவருக்குப்பெரியுண்டாயிற்று.—அப்பொழுது பிசாசானவன் அவரிடத்தில், நீ தேவனுடைய குமாரனானால் இந்தக்கல் அப்பமாகும்படி கட்டினாயெனவென்றான்.—அதற்கு யேசு, “மனுஷன் அப்பத்தினாலேமாத் திரமல்ல, தேவனானான் எந்தவாக்கினாலுஞ்செய்யப்பான்,” என்றெழுதியிருக்கின்றதென்றார்.—பின்பு பிசாசானவன் அவரை உயர்ந்த மலையின்மேலே கொண்டு போய், ஒருநிமிஷத்தில் உலகத்தின் இராச்சியங்களை யெல்லாம் அவருக்குக்காண்பித்தான்.—மேலும் பிசாசானவன் அவரிடத்தில், இந்த அதிகாரமெல்லாவற்றையும், இவைகளின் மகிமையையும் உனக்குத்தருவேன்: அது எனக்கு ஒப்பிக்கப்பட்டிருக்கின்றது; என் இஷ்டப்படிக்கு காண இவைகளை எவனுக்காயினும் கொடுக்கிறேன்.—ஆதலால் நீ என்னை நமஸ்காரம்பண்ணினால் எல்லாம் உன்னுடைய தாகுமென்று சொல்ல,—யேசு அவனுக்குத்தரமாக, சாத்தானே, நீ எனக்குப்பின்னாகப்போ; “உன் தேவனாகிய கர்த்தாவை நமஸ்கரித்து, அவரைமாத்திரஞ்சேவிப்பாயாக,” என்றெழுதியிருக்கின்றதென்றார்.—பின்பு அவன் அவரை யெருஷலேமுக்குக் கொண்டுபோய், அவரைத் தேவாலயத்தின் உப்பரிசையின்மேல் நிறுத்தி, நீ தேவனுடைய குமாரனானால் இவ்விடத்திலிருந்து தாழ்க்குதி:—“அவர், உன்னைக்காப்பாற்றும்படி, உன்னைக்குறித்துத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளை யிடவார், அவர்கள் உன் கால் கல்லில் இடருதபடிக்கு,—தங்கள் கைகளில் உன்னை எந்திக் கொள்வார்கள்,” என்றெழுதியிருக்கின்றதென்று அவருடனே சொல்ல,—அவனுக்குத்தரமாக ஐச. யேசு, “உன் தேவனாகிய கர்த்தாவைப் பரிட்சைசெய்யாதிருப்பாயாக,” என்று சொல்லியிருக்கின்றதென்றார்.—பிசாசானவன் பரிட்சைகளை யெல்லாம் முடித்தபின்பு சிலகாலம் அவரை விட்டுப்போனான்.

பின்பு யேசு, ஆவியின் வல்லமையினாலே கஸலிலேயாவுக்குத் திரும்பினார்: அவருடைய கீர்த்தி, குழந்தைசெமெங்கும் பரம்பிற்று.—அவர்க்கு ஒருடைய ஆவயங்களில் அவர் உபதேசம்பண்ணினார், எல்லாராலும் புகழப்பட்டார். பின்பு அவர் தாம் வளர்ந்த நாசரேத்துக்குப் போய், ஓய்வுநாளிலே தமது வழக்கத்தின்படி ஆலயத்திற் பிரவேசித்து, வாசிக்கும்பொருட்டு எழுந்து நின்றார்.—அப்பொழுது ஏசாயா தீர்க்கதவெரிசியின் புத்தகத்தை அவருக்குக்கொடுக்க, அவர் அந்தப்புத்தகத்தை விரித்து, “கர்த்தருடைய ஐய ஆவின்மேல் அமர்ந்தது, தரித்திரருக்குச் சுவீசேஷத்தைத்தெரிவிக்கும்பொருட்டு அவர் எனக்கு அபிஷேகஞ்செய்தார்; நொறுங்கிய இருதயமுள்ளவர்களைச் சொஸ்தப்படுத்தவும், சிறைப்பட்ட

(கூஉ) ருத்.ச.ய.அ. (கூச) ஆதி.ய.க.உ.ச.உ.ச. (கூச) ஆதி.ய.க.ய.உ. ஆதி.டு.சு. (கூஅ) ஆதி.டு.க.உ.—(ச. ஆதி. உ.) யாத்.கூச.உ.அ. க.இரா.ய.க.அ. (ச) உபா.அ.க. (ச) யோவா.ய.உ.கூச. வெளி.ய.க.உ.எ. (அ) உபா.ச.ய.க. (ய) சங். கூச.ய.க. (யஉ) உபா.ச.ய.க. (யக) யோவா.ய.ச.கூய. எபி.ச.ய.டு. (யச) அப்.ய.க.எ. (யசு) மத்.உ.உ.க. மாற்.சு.ச. அப்.ய.க.ய.ச. (யஅ) ஏசா.சு.க.க.

படவிலேறி, அதைக்கரையிலிருந்து சற்றேதள்ளும்படி அவனைவேண்டிக்கொண்டு உட்காந்து, அந்தப்படவிலிருந்து சனங்களுக்கு உபதேசம் பண்ணினார்.—அவர் பிரசங்கம் முடித்தபின்பு சீமோனைநோக்கி, நீ ஆழியிலேதள்ளி, மீன்பிடிக்கும்படிக்கு உங்கவலைகளைத்தாமுவிடுங்களைன்றார்.—சீமோன் அவருக்குத்தரமாக, ஆண்டவரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆயினும் உம்முடைய சொல்லுக்கு வலையைத்தாமு இறக்குகிறேனென்றான்.—அந்தப்படி அவர்கள் செய்து, அவர்களுடைய வலைகிழியத்தக்கதாய்த் திரளான மீன்களைச் சேர்த்துக்கொண்டார்கள்.—அப்பொழுது தங்களுக்கு உதவிசெய்ய வரும்படி மற்றப்படவிலிருந்த கூட்டாளிகளுக்குச் சமீக்கைகாட்டி, அவர்களும்வந்து இரண்டு படிவுகளும் ஆழத்தக்க பாரமாக நிரப்பினார்கள்.—சீமோன்துரு அதைக்கண்டு யேசுவின் முழுந்தான்களினருகேவியூந்து, கர்த்தாவே, நான் பாவமுள்ள மனுஷன், நீர் எனக்கு விலகவேண்டுமென்றான்.—அவர்கள் அவ்வளவு மீன்களைப்பிடித்ததினியித்தம் அவனுக்கும் அவனோடே இருந்த யாவருக்குத் திதிலுண்டாயிற்று.—சீமோனுடைய கூட்டாளிகளும், செபேதேயுவின்புத்திரருமாகிய யாக்கோபுக்கும் யோவானுக்கும் அந்தப்படியே உண்டாயிற்று. யேசு சீமோனைநோக்கி, நீ பயப்படாதே; இதுமுதல் நீ மனுஷகஷரைப் பிடிப்பவளுவாயென்றார்.—அவர்கள்தங்கன்படவுகளைக்கரையிலேகொண்டுவந்து எல்லாவற்றையும்விட்டு, அவரைப்பின்சென்றார்கள்.

52. மேலும் யேசு ஒருபட்டணத்திலிருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒருமனுஷன் அவரைக்கண்டுமுகங்குப்புறவியூந்து, கர்த்தாவே, உமக்குச்சித்தமுண்டானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.—அப்பொழுது அவர் தமது கையை நீட்டி அவனைத்தொட்டு, எனக்குச்சித்தமுண்டு: சுத்தமாவாயாகவேன்றார். உடனே குஷ்டரோகம் 53 அவனைவிட்டு நீங்கிற்று.—பின்பு அவர் அவனை நோக்கி, நீ இதை ஒருவருக்கு சொல்லாமற்போய், ஆசாரியனுக்கு உன்னைக்காண்பித்து, அவர்களுக்குச்சாட்சியாய், மோசேயின்கட்டளைப்படி நீ சுத்தமானதைக்குறித்துப்பலிசெலுத்துவாயாகவேன்று கட்டளையிட்டார்.—ஆயினும் அவருடையகீர்த்தி அதிகமதிகமாய்ப்பரம்பிற்று: அநேகசனங்கள் அவருடைய வாக்கைக்கேட்கும்படிக்கும், அவராலே தங்கள் தங்கள் வியாதிகளை விட்டு நீங்கும்படிக்கும் கூடிவந்தார்கள்.

54 அவர்புறப்பட்டிவனத்திற்குப்போய்ப்பிரார்த்தனைபண்ணினார்.—பின்பு ஒருநாள் அவர் உபதேசஞ்செய்கிற சமயத்தில், கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல நகரங்களிலிருந்தும், யெரு

ஷலேயினின்றும் சில பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும்வந்து, அவர் சமீபத்தில் உட்காந்தார்கள்: அப்பொழுது அவர்களைச் சொஸ்தப்படுத்துகிறதற்குக் கர்த்தருடைய பலம்வினங்கிற்று.

பின்பு சிலமனுஷர் திரிர்வாதக்காரனொருவனைப்படுக்கையோடே கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டிபோகவும் அவர் சமூகத்தில் வைக்கவும் வகைதேடி,—சனங்களின் மிருதியிடுகனல் அவனை உள்ளே கொண்டிபோவதற்கு இடங்காணாமல், வீட்டின்மேலேறி, தட்டோடுகளின்வழியாய்ப்படுக்கையுடனேமத்தியில், யேசுவின் சமூகத்தில் அவனை இறக்கினார்கள்.—அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, மனுஷனே, உன்பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டனவென்று அவனுடன்கொன்றார்.—அதினால் வே உத்தபாரகரும் பரிசேயருக்கு சிந்தனைபண்ணி, தேவனுஷனங்களைச்சொல்லுகிற இவன் யாவன்; தேவன் ஒருவருக்கேயன்றி, வேறொருவருக்குப்பாவங்களையென்னிக்கவல்லமையுண்டானவராகார்.—யேசு அவர்களுடைய சிந்தனைகளை உடறிந்து, அவர்களுடனே, நீங்கள் உங்கள் இருதயங்களிற் சிந்திக்கிறதென்ன.—உன்பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டனவென்று சொல்லுகிறதோ, எழுந்துநடவென்று சொல்லுகிறதோ, எது எளிது.—மனுபுத்திரன் பூமண்டலத்திலே உபபாவங்களை மன்னிக்கிறதற்கு அதிகாரமுடையவனென்பதை நீங்கள் அறியத்தக்கதாகவேன்று சொல்லி, பின் அவர் திரிர்வாதக்காரனைநோக்கி, நீ எழுந்து, உன்படுக்கையை எடுத்துக்கொண்டு, உன்வீட்டுக்குப்போவென்று உனக்குக்கட்டளையிடுகிறேனென்று சொல்ல,—உடனே அவன் உடு எல்லாருங்காண எழுந்து, தன்படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனைத்துதித்துத் தன்வீட்டுக்குப்போனான்.—அப்பொழுது அவர்களெல்லாரும் உசு பிரயித்துத் தேவனைத்துதித்தார்கள், நாங்கள் இன்று ஆச்சரியமானவைகளைக் கண்டோமென்று சொல்லி, பயத்தினால் நிறைந்திருந்தார்கள்.

அதன்பின்பு அவர்புறப்பட்டி, ஆயத்துறையிலே லுட்காந்திருந்த லேவியெயென்னும் ஆயக்காரனைக்கண்டு, அவனுடனே, நீ என்னைப் பின்சென்றுவாவென்று சொல்ல,—அவன் எல்லாவற்றையும் உடிவிட்டெழுந்து அவருக்குப் பின்சென்றான்.—பின்பு லேவி தன்வீட்டில் அவருக்குப் பெரிய உகவிருந்துபண்ணினான்: அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடே பந்தியிருந்தார்கள்.—அவர்களுடைய வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக மொறுமொறுத்து, எதினாலே நீங்கள் ஆயக்காரரோடும் பாலிக்கனோடும் போசனபாண்பண்ணுகிறீர்களென்றார்கள்.—யேசு அவர்களுக்குத்தரமாய், சொல்லுக தமுள்ளவர்களுக்கல்ல, வியாதியுள்ளவர்களுக்கே வைத்தியன் வேண்டும்.—நீதிமான்னையல்ல, கூட

(ச) யோவா.உக.சு. (அ) உ.சாமு.சு.க. க.இரா.யெ.யெ. (52) மத்.அ.உ. (53) மத்.அ.ச. லேவி.யெ.ச.யெ.உக. உஉ. (54) மத்.ச.உ. (55) மத்.யெ.க. (56) மத்.க.உ. (உக) மத்.க.க. சங்.கஉ.இ. ஏசா.சக.உ. (உஎ) மத்.க.க. (உக) மத்.க.யெ. (கஉ) மத்.க.யெ. க.சீமோ.க.யெ.

ருத்தி பெறுவீர்கள். இப்பொழுது அழகிறவர்களே, நீங்கள் வாழ்வுடையவர்கள்: நீங்கள் உட்கைப்பீர்கள்.—மனுபுத்திரனியித்தஞ் சணங்கள் உங்களைவெறுத்து, உங்களைவிலக்கு, நிந்தைப்படுத்தி, உங்கள் நாமத்தையுந் தீமையுள்ளதென்று தள்ளிவிடும்பொழுது, நீங்கள் வாழ்வுடையவர்களாவீர்கள்.—பரமண்டலத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருப்பதினால், அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டு ஆனந்தத்துடனே களிகூருங்கள்: அவர்களுடைய பிதாக்கள், தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியேசெய்தார்கள்.—ஐயோ, செல்வரே, நீங்கள் உங்கள் சொளக்கியத்தைப் பெற்றுக்கொண்டீர்கள்.—ஐயோ, திருத்திபெற்றவர்களே, நீங்கள் சரியாயிருப்பீர்கள். ஐயோ, இப்பொழுது நகைக்கிற நீங்கள் துக்கித்து அழுவிீர்கள்.—ஐயோ, எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப்பேசும்பொழுது உங்களுக்கு ஆபத்துவரும்; அவர்களுடைய பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். ௨௭ செவிகொடுக்கிறவர்களே, உங்கள் சத்துருக்களில் அன்புகூருங்கள், உங்களைப்பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.—உங்களைச்சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காக வேண்டிதல்பண்ணுங்கள்.— ௨௯ உன் கண்ணத்தில் அறைகிறவனுக்கு மற்றக்கண்ணத்தையுங் காட்டு; உன் உத்தரீயத்தைப்பறிக்கியவன் உன் அங்கியையும் எடுக்கவிடு.—உன்னைவேண்டிக்கொள்ளுகிற யாவனுக்குங் கொடுப்பாயாக; உன்பொருளை எடுத்துக்கொண்டவனிடத்தில் அதைக் கேளாதே.—மனுஷர் உங்களுக்குச்செய்யவிரும்புகிறவைகளை, நீங்களும் ௩௨ அவர்களுக்குச் செய்யுங்கள்.—உங்களிடத்தில் அன்புகூருகிறவர்களிடத்தில் மாத்திரம் அன்புகூருவீர்களாகில் உங்களுக்கு என்னபலன்வரும்; பாலிகளுந் தங்களை நேசிக்கிறவர்களை நேசிப்பார்கள்.—உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கு மாத்திரம் நீங்கள் நன்மைசெய்தால் உங்களுக்கென்ன பலன்வரும்; பாலிகளும் அப்படிச் செய்கிறார்களே.—வரப்பற்றிக்கொள்ளலாமென்று நீங்கள் ஒருவனுக்குக்கடன்கொடுத்தால் உங்களுக்கென்னபலன்வரும்; பிரதிபலன் பெறும்படி பாலிகளும் பாலிகளுக்குக்கடன்கொடுக்கிறார்களே.—நீங்கள் உங்கள் சத்துருக்களை நேசியுங்கள், நன்மைசெய்யுங்கள், பிரதிபலனை விரும்பாமற் கடன்கொடுங்கள், அப்பொழுது உங்கன்பலன் மிகுதியாயிருக்கும்; அன்றியும் நன்றியறிபாதவர்கள்மேலும், தீயவர்கள்மேலுந் தணியசெய்யுஞ் சருவத்திற்குமேலானவருக்குச்சந்ததியாராவீர்கள்.—உங்கள்பிதா இரக்கமுள்

ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள் ளவர்களாயிருப்பீர்களாக.—நீங்கள் பிறாமேற் கூறகுற்றஞ்சுமத்தவேண்டாம், அப்பொழுது குற்றஞ் சுமத்தப்படமாட்டீர்கள்: தண்டாக்கினைக்குள்ளாக்காதிருங்கள், அப்பொழுது தண்டாக்கினைக்குப்படமாட்டீர்கள்: விதேலையெய்யுங்கள், அப்பொழுது நீங்களும் விதேலையாக்கப்படுவீர்கள்.—கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குங் கொடுக்கப்படும்; அழுக்கி, குலுக்கி, வழிந்துவிழுகிற நல்ல அளவாக மனுஷர் உங்கள் மடியிலேபோடுவார்கள். நீங்கள் அளக்கிற அளவிற்படி உங்களுக்கும் அளக்கப்படுமென்று சொல்லுகிறனென்றார்.—பின்பு அவர் ஒரு உவகையை அவர்களுக்குச் சொன்னார், குருடன் குருடனுக்கு வழிகாட்டலாமா, இருவருங் குழியிலே விழுவார்களல்லவா;—சீஷன் தன் குருசய்விஷம் பெரியவனல்ல, சம்பூரணம்பெற்றவனெவனுந் தன்குருவைப்போலாவான்.—உன்கண்ணிலுள்ள உத்திரத்தை உணராமல், உன்சகோதரனுடைய கண்ணிலிருக்கிற சிராயைப்பார்க்கிறதென்ன.—உன்கண்ணிலுள்ள உத்திரத்தை சஉ உணராமல் நீ உன்சகோதரனைநோக்கி, சகோதரனே, உன்கண்ணிலுள்ள சிராயை எடுத்துப்போடுகிறேன், இடங்கொடுவென்று சொல்லுதென்படி; கபடியை, முன்பு உன்கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு, அப்பொழுது உன்சகோதரனுடைய கண்ணிலுள்ள சிராயை எடுத்துப்போட நன்றாய்ப்பார்ப்பாய்.—கெட்ட சகனிகொடுக்கிறமரம் நல்லமரமல்ல; நல்லகனிகொடுக்கிறமரம் கெட்டமரமல்ல.—எந்தமரமும் சச அதினதினுடையகனியினால் அறியப்படும். முட்செடிகளில் அத்திப்பழங்களையும், கெரிஞ்சிற்செடியிலே திராட்சத்தையும் பறிக்கிறதில்லை.—நல்சஞ்ஜமனுஷன் தன்னிருதயத்திலுள்ள நல்லபொக்கிஷத்தினின்றும் ளமனைதை எடுத்துக்காண்பிக்கிறான்; தீமையுள்ள மனுஷன் தன் இருதயத்திலுள்ள தீமையான பொக்கிஷத்தினின்றும் தீமையானதை எடுத்துக்காண்பிக்கிறான்: இருதயத்தில் நிறைந்ததையே அவன்வாய்ப்பேசும்.

அன்றியும், நான் இடுகிற கட்டளைப்படி நீவ் சசுகள் செய்யாமலிருந்து, என்னைக் கர்த்தாவே, கர்த்தாவே யென்று சொல்வதென்ன.—என் சனிடத்தில்வந்து, என் வாக்குகளைக்கேட்டு, அவைகளின்படி செய்பவன், யாவனுக்கொப்பாயிருக்கிறானென்று நான் உங்களுக்குத்தெரிவிப்பேன்.—ஆழமாய்த்தோண்டி, பாறையினமேல் சஅ அத்திபாரம்போட்டு வீகெட்டின மனுஷனுக்கொப்பாயிருக்கிறான்: பெருவெள்ளமுண்டான பொழுது நீரோட்டம் அந்தவீட்டில் மோதியும்,

(௨௨) க.பேதுரு.உ.யெ. யோவா.யெ.உ. (௨௩) மத்.ரு.யெ. அப்.ரு.சக. கொலோ.க.உ.ச. யாக்.க.உ. அப்.எ.ரு.க. (௨௪) ஆமோ.சு.க. யாக்.ரு.க. (௨௫) ஏசா.சு.ரு.யெ. நீதி.யெ.யெ. (௨௬) யோவா.யெ.யெ. க.யோவா.ச.ரு. (௨௭) யாத்.௨.சு. நீதி.௨.ரு.௨.க. ரோ.யெ.உ.யெ. (௨௮) அப்.எ.சு.யெ. (௨௯) க.கொரி.சு.எ. (௩௦) உபா.யெ.எ.அ.யெ. நீதி.௨.க.உ.சு. (௩௧) மத்.எ.யெ. (௩௨) சங்.கௌ.உ.சு. (௩௩) மத்.எ.க. (௩௪) நீதி.யெ.யெ. சங்.எ.க.யெ. யாக்.உ.யெ. (௩௬) மத்.யெ.யெ. (௪௦) மத்.யெ.உ.சு. யோவா.யெ.யெ. (௪௧) மத்.எ.க. (௪௨) நீதி.யெ.யெ. (௪௩) மத்.எ.யெ.யெ. (௪௪) மத்.யெ.யெ. (௪௫) மத்.யெ.யெ. (௪௬) மல்.க.சு. மத்.எ.உ.க. (௪௭) மத்.எ.உ.சு.

ஆம் அதிகமேன்மையுள்ளவனையென்றுநான்
 ௨௭ உங்களுக்குச்சொல்லுகிறேன்.—“பாரும், நான்
 என்னுடைய உமக்குமுன்பாக அனுப்புகிறேன், அவன்
 உமக்குமுன்னே உமதுவழியை ஆயத்தப்ப
 ௨௮ டித்துவான்,” என்றெழுதப்பட்டவன் இவனே.—
 ௨௮ ஸ்திரிகளிடத்திற் பிறந்தவர்களில் யோவான்ஸ்
 காணனிலும் பெரியதீர்க்கதரிசியில்லை: ஆயினும்
 தேவனுடைய இராச்சியத்திற் சிறியவன் அ
 ௨௯ வனிலும் பெரியவனென்று நான் உங்களுக்குச்
 ௩௦ சொல்லுகிறேனென்றார்.—கேட்ட சகல சனங்
 ௩௧ களும், ஆயக்காரரும் யோவானிடத்தில் ஞானஸ்
 ௩௨ நானம்பெற்றவர்களாயிருந்து தேவன் நீதியுள்
 ௩௩ ளவரென்று அறிக்கையிட்டார்கள்.—அவனிடத்
 ௩௪ தில் ஞானஸ்நானம்பெறாமற் பரிசேயரும் ரியா
 ௩௫ யசாஸ்திரிகளுந் தேவனுடைய ஆலோசனையி
 ௩௬ விரோதித்து, தள்ளிவிட்டார்கள்.
 ௩௭ அன்றியும் கர்த்தர், இக்காலத்திலுள்ள சனங்க
 ௩௮ ளை ஆருக்கொப்பிடுவென், இவர்கள் யாருக்கொ
 ௩௯ ப்பாரியிருக்கிறார்கள்.—சந்தைகளிலிருந்து, உங்
 ௪௦ களுக்காக ஊதினும், நீங்கள் கூத்தாடவில்லை;
 ௪௧ உங்களுக்காகப் புலம்பினும், நீங்கள் அழவில்
 ௪௨ லையென்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கூப்
 ௪௩ பிடுகிற பிள்ளைகளுக்கொப்பாயிருக்கிறார்கள்.—
 ௪௪ யோவான்ஸ்நானன்வந்து அப்பம்புகிக்கவயில்
 ௪௫ லை, திராட்சரசங்குடிக்கவயில்லை; அதினூற் பி
 ௪௬ சாசையுடையவரையிருக்கிறுனென்கிறீர்கள்.—
 ௪௭ மனுபுத்திரனோ வந்து போசனபானம்பண்ணுகி
 ௪௮ ருன்; நீங்கள், அவனைப்போசனப்பிரியன், மது
 ௪௯ பானி, ஆயக்காரருக்கும் பாலிகளுக்குந் தோழ
 ௫௦ னென்கிறீர்கள்.—ஆனாலும் ஞானம், தன் எல்லா
 ௫௧ ப்பிள்ளைகளாலும் நீதியாய் எண்ணப்படுகின்ற
 ௫௨ தென்றார்.
 ௫௩ பரிசேயரில் ஒருவன் தன்னுடன் போசனம்
 ௫௪ பண்ணும்படி அவரை வேண்டிக்கொண்டான்.
 ௫௫ அவர்பரிசேயனுடைய வீட்டிற் பிரவேசித்துப்
 ௫௬ பந்தியிருந்தார்.—பரிசேயனுடைய வீட்டிலே
 ௫௭ பந்தியிருக்கிறதை அந்த ஊரிலுள்ள பாலியாகிய
 ௫௮ ஒருஸ்திரி அறிந்து, ஒருபரணியிற்சுகந்ததைலத்
 ௫௯ தைக்கொண்டெவந்து, அவருடைய பாதங்களி
 ௬௦ னருகே பின்னாகின்று அழுதுகொண்டு, அவரு
 ௬௧ டைய பாதங்களைக்கண்ணீரினாலே கழுவி, தன்
 ௬௨ தலைமயிரினாலேதுடைத்து, அவருடையபாதங்க
 ௬௩ ளைமுத்தஞ்செய்து, சுகந்ததைலத்தைப்பூசினள்.—
 ௬௪ அவரை அழைத்தபரிசேயன் அதைக்கண்டபொ
 ௬௫ முது, இவன்பாவியே. இவர் தீர்க்கதரிசியானால்
 ௬௬ தம்மைத்தொடுகிற ஸ்திரி இன்னாளென்றும், இப்
 ௬௭ படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பாரென்று
 ௬௮ சயி தனக்குள் எண்ணிக்கொண்டான்.—அப்பொழுது
 ௬௯ யே ச அவனைநோக்கி, சீமோனே, உனக்கு ஒன்
 ௭௦ றைச்சொல்ல விரும்புகிறேனென்று சொல்ல, அ
 ௭௧ சக வன் போதகரே, சொல்லுமென்றான்.—கடன்கா
 ௭௨ ரன் ஒருவனுக்குக்கடனாளிகள் இரண்டுபேரிருந்
 ௭௩ தார்கள்: அவர்களில் ஒருவன் ஐந்துறுதேனரியக்

காசும், மற்றவன் ஐம்பதற்குக் கொடுக்கவேண்டிய
 தாயிருந்தது.—அவர்கள் கொடுக்கிறதற்குத் திரா ச௨
 ணியில்லாதவர்களாயிருந்தபொழுது, இருவருக்
 ௩ குக் கடனைமன்னித்தான். அவர்களில் எவன்
 ௪ அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்; அதை
 ௫ எனக்குச்சொல்லென்றுகேட்க,—சீமோன் அவ ச௬
 ௬ ருக்குத்தரமாக, மிகுதிக்கு மன்னிப்புப்பெற்றவ
 ௭ னையென்று நினைக்கிறேனென்றான். அப்பொ
 ௮ முது அவர் நீ யதார்த்தமாய்தீர்த்தாயென்று சொ
 ௯ ல்வி,—பின்பு ஸ்திரிக்குநேரே திருப்பி, சீமோ ச௧
 ௧ னைநோக்கி, இந்த ஸ்திரியைப் பார்க்கிறாயா;
 ௨ நான் உன்வீட்டில்வந்தபொழுது நீ என்கால்க
 ௩ ளுக்காகத் தண்ணீரைத் தரவில்லை: இவளோ
 ௪ கண்ணீரினால் என்கால்களைக்கழவி, தன் தலை
 ௫ மயிராலே துடைத்தான்.—நீ என்னை முத்தஞ்செ
 ௬ செய்வில்லை: நான் இங்கேபிரவேசித்ததுமுதல்
 ௭ இவன் என்பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்கி
 ௮ ருன்.—நீ என்னைக்கு எண்ணெயிடவில்லை: இ ச௯
 ௯ வளோ சுகந்த தைலத்தை என் பாதங்களிற் பூசி
 ௧௦ னான்.—ஆதலால் இவன்செய்த அநேக பாவங்கள் ச௧
 ௧௧ மன்னிக்கப்பட்டதைக்குறித்து மிகவும் அன்பா
 ௧௨ யிருக்கிறுனென்று உனக்குச் சொல்லுகிறேன்;
 ௧௩ கொஞ்சமாக மன்னிப்புப்பெற்றவனெவனோ,
 ௧௪ அவன் கொஞ்சமாய் நேசிப்பானென்று சொல்
 ௧௫ ல்வி,—பின்பு அவனைநோக்கி, உன்பாவங்கள் மன் ச௧
 ௧௬ னிக்கப்பட்டன வென்றார்.—பந்தியிலிருந்தவர் ச௧
 ௧௭ கள், பாவங்களை மன்னிக்கிற இவன்யாவனென்
 ௧௮ று தங்களுக்குள்ளேசொல்லிக்கொண்டார்கள்.—
 ௧௯ அவர் ஸ்திரியைநோக்கி, உன்விசுவாசம்உன்னை டு
 ௨ இரட்சித்தது, சமாதானத்தோடேபோவென்றார்.

அ. அதிகாரம்.

க. கிறிஸ்து கரந்தோறுந்திரிதல்: ச. வித்திகிற
 வனை உவமித்தல்: க. அதின்தாற்பரியத்தைத்
 தெரிவித்தல்: டி. விளக்கை உவமித்தல்: டி. க.
 தமது குடும்பத்தார் இன்னுரென்று காட்டல்:
 ௨௨. காற்றைஅடங்கச்செய்தல்: ௨௩. பிசாசு
 ௨௪. னைத்துரத்தல்: சயி. சனங்கள் கிறிஸ்துவைத்தே
 ௨௫ டல்: சக. பிரதரவியாதியை நீக்கல்: சக. அ
 ௨௬ பதியின்கண்ணியை உயிர்ப்பித்தல்.
 பின்பு அவர் பட்டணங்கள் கிராமங்கள்தோறுந்
 ௨௭ திரிந்து, தேவனுடைய இராச்சியத்தைச்சவி
 ௨௮ சேஷமாய்க்குறிப்பிரசித்தப்படுத்தினார்: பன்னி
 ௨௯ ருவரும் அவருடனிருந்தார்கள்.—நீமையா
 ௩௦ னஆவிகளினின்றும் வியாதிகளினின்றும்சொ
 ௩௧ ள்தமாக்கப்பட்ட சில ஸ்திரிகளும், ஏழு பிசா
 ௩௨ சுகள் நீங்கிய மத்தலீனீயென்னும் மரியாரும்,—
 ௩௩ ஏரோதின்வீட்டதிகாரியாகிய கூசாவின்மனைவி
 ௩௪ யோவன்னாளும், ஜூஷன்னாளும், மற்றை அநே
 ௩௫ கருந் தங்கள் பொருளைச்செலவுசெய்து, அவருக்
 ௩௬ குப் பணிவிடைசெய்து, அவருடையிருந்
 ௩௭ தார்கள்.
 பின்புபட்டணங்களினின்றும்யிருந்தசனங்கள்
 ௩௮ வந்து அவரிடத்திற் கூடியிருக்கிறபொழுது,—அ ௩௯

(௨௭)மல்.க.க.(௩௫)அப்.௨௫.௨௬.(௩௬)மத்.யக.யக.(௩௬)மத்.க.ச.(௩௬)மத்.யக.யக.(௩௬)மத்.௨௬.க.(௩௬)சல்.௨௬.
 ௩.(௩௭)க.தீமோ.க.யி.ச.(௩௮)மத்.க.௨.(௩௯)மத்.க.௬.—(அ.அதி.௨.) மத்.௨௭.௩௬.௩௬. மாந்.யக.க.(௩)மத்.யக.௨.

சிக்கும்படி தங்களுக்கு உத்தரவுகொடுக்கவேண்டிமென்று அவரை வேண்டிக்கொள்ள, அப்படி ௩௩ யே அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார்.—உடனே பிசாசுகள் அந்தமனுஷனை நீக்கி, பன்றிகளுக்குட்புகுந்தன: பன்றிக்கட்டம் மேட்டிலிருந்து விரைந்தோடி, கடவிலே பாய்ந்து, சலத்திசு திலே மாண்டுபோயின.—அவைகளை மேய்த்தவர்கள் அதைக்கண்டு ஓடிப்போய், நகரத்திலும் நாட்டிலும் அந்தச்செய்தியைத்தெரிவித்தார்கள்.—அப்பொழுது சனங்கள் நடந்ததைப்பார்க்கும்படி புறப்பட்டு யேசு வினி டத்திலே வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து, புத்திதெளிந்து, யேசு வின்பாதகுகளாற் பிடியுண்டிருந்தவன் விடுவிக்கப்பட்ட விதமின்னதென்று கண்டவர்களும் அவர்களுக்குத் தெரிவித்தார்கள்.

௩௪ அப்பொழுது கதரேனருடைய சுற்றுத்தேசத்தின் சனங்களெல்லாரும் மிகுந்த பயமடைந்தவர்களானபடியினாலே, தங்களை விட்டுப்போகும்படி அவரைவேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி அவர்படவிலேறித் திரும்பினார்.—பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் அவருடனே இருக்கும்படி அவரிடத்தில் உத்தரவு கேட்டுக்கொண்டான்.—யேசு, நீ உன்வீட்டுக்குத்திரும்பிப்போய், தேவன் உனக்குச்செய்த மகாசிகிரியையை அறிவிப்பாயாகவென்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன்போய், தனக்கு யேசு செய்த பெரியகாரியங்களை நகரத்தில் திரும்பிவந்தபொழுது சனங்கள் யாவரும் அவரை அபேட்சித்துக்காத்திரும்படியால் அவர்கள் அவரை அங்கிகரித்தார்கள்.

௩௫ அப்பால் ஆலயத்தலைவருடைய யாரீருவந்து, யேசு வின்பாதத்தில் விழுந்து, தனக்குண்டானபன்னிரண்டு வயதுள்ள ஓரேபுத்திரி மரணமடைவஸ்தையாய்க் கிடக்கிறபடியினாலே,—தன் வீட்டுக்கு வரும்படிக்கு அவரை வேண்டிக்கொண்டான். அவர் அவனுடனே போகையில் சனங்கள் அவரைநெருக்கினார்கள்.

௩௬ பன்னிரண்டு வருஷமாகப் பெரும்பாடுடையவளாய், தன்பொருள்கள் யாவையும் வைத்திருக்கச்செல்வழித்தும், ஒருவராலுஞ் சொஸ்தமடையாத ஒருஸ்திரி பின்னாலேவந்து,—அவருடைய வஸ்திரத்தினோரத்தைத்தொட்டான்: உடனே அவருடைய இரத்தஊறல் நின்றதுபோயிற்சொறு.—யேசு, என்னைத்தொட்டவர் யாவரென்றார்; நாங்கள் அறியாமென்று எல்லாருஞ்சொன்னபொழுது, பேதுருவும் அவரோடிருந்தவர்களும் அவரைநோக்கி, சனங்கள் உம்மைநெருக்கி உரஞ்சிக்கொண்டிருக்க, என்னைத்தொட்டவர் யாவரென்று எப்படிக்கேட்கிறீரென்று சொல்ல,—யேசு, சத்தவம் என்னைவிட்டுப் புறப்பட்டதை

அறிந்திருக்கிறேன்: ஆதலால் ஒருவர் என்னைத்தொட்டதுண்டு என்றார்.—அந்தஸ்திரிதான் மறைந்திருக்கக்கூடாதென்று கண்டு, நடுங்கிவந்து, அவர்முன்பாகவிழுந்து, தான் அவரைத்தொட்டகாரணத்தையும், தொட்டமாதிரித்தல் சொஸ்தமடைந்தவிதமின்னதென்பதையும் எல்லாச்சனங்களும் அங்குக்கு அறிவித்தான்.—அவர் சபை அவனைநோக்கி, மகனே, ஆறுதலாயிரு: உன்விசுவாசம் உன்னை இரட்சித்தது; சமாதானத்தோடேபோவென்றார்.

அவர் பேசுகையில், ஆலயத்தலைவருடைய சகவீட்டினின்று ஒருவன்வந்து, அவனைநோக்கி, உம்முடையமகன் இறந்துபோனான்; போதகரைவருத்தப்படுத்தவேண்டிவெதிலில்லையென்றான்.—யேசு அதைக்கேட்டு, யாரீருவைய நோக்கி, நீ இப்பயம்படாதே: விசுவாசித்துக்கொள், அவன்காக்கப்படுவானென்றார்.—அவர் வீட்டிலே சேர்ந்த இடபொழுது, பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும், பெண்ணுடைய பிதா மாதாக்களையும் தவிர, வேறொருவருக்கும் உள்ளேபோக அவர் இடங்கொடாமல்,—எல்லாரும் அவனைக்குறித்த இடது அழுது துக்கங்கொண்டாகையில், அவர், நீங்கள் அழவேண்டாம்; அவன் இறந்துபோகவில்லை, சித்திரையாயிருக்கிறானென்றார்.—அவன் இறந்துபோனென்று அவர்கள் அறிந்ததினாலே, அவரைப் பரிசாசும்பண்ணினார்கள்.—பின்பு அவர் எல்லாரையும் வெளியேபோகப் பண்ணி, அவருடைய கையைப்பிடித்து, கன்னியே, எழுந்திருவென்று சொல்ல,—அவருடை இடையிலே திரும்பிவந்தது, உடனே அவன் எழுந்திருந்தான்: அவருக்குப் போசனங்கொடுக்கும்படி கட்டளையிட்டார்.—அவருடைய பிதாமாதாக்களும் பிரமித்தார்கள்: நடந்ததை ஒருவருக்குஞ் சொல்லாதபடிக்கு அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

௩. அதிகாரம்.

௧. சீஷரையனுப்பல்: ௪. ஏரோது கிறிஸ்துவைக்காணவிரும்பல்: ௨. ஐந்தப்பங்களாலும் இரண்டு மீன்களினாலும் ஐயாயிரவரைப் போஷித்தல்: ௩. கிறிஸ்துவை நிருணிக்கத்தல்: ௪. கிறிஸ்து உபதேசித்தல்: ௫. அவர்வெற்றுருவமாதல்: ௬. பிசாசுபிடித்த பாலகளைச் சொஸ்தப்படுத்தல்: ௭. தாழ்ந்தசிறத்தை அவசியமெனக்காட்டல்: ௮. எல்லார்மேலும் தயைசெய்வது கடமையென்று பேசுகிறத்தல்: ௯. வுமாரியர் கிறிஸ்துவை அங்கிகரியாமல்தள்ளல்: ௧௦. திடசிறத்தையல்லாமல் தமக்குப்பின்செல்ல விரும்பினவர்களுக்குப் புத்திசொல்லல்.

பின்பு அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் கூடிவர அழைத்து, எந்தப்பிசாசுகள் மேலும் அதிகாரத்தையும், வியாதினை நீக்குவதற்கு வல்லமையையும் அவர்களுக்குக் கொடுத்து,—அவர்களைநோக்கி, பிரயாணத்தினிமித்தம் தமக்கையாவது, பையையாவது, அப்பத்தையாவது,

(௩௪) மத். ௨. ௩. ௩. (௩௫) மாற். ௩. ௩. (௩௬) மத். ௧. ௩. ௩. (௩௭) மாற். ௩. ௩. (௩௮) மத். ௧. ௩. ௩. (௩௯) மத். ௧. ௩. ௩. (௪௦) மத். ௧. ௩. ௩. (௪௧) மத். ௧. ௩. ௩. (௪௨) மத். ௧. ௩. ௩. (௪௩) மத். ௧. ௩. ௩. (௪௪) மத். ௧. ௩. ௩. (௪௫) மத். ௧. ௩. ௩. (௪௬) மத். ௧. ௩. ௩. (௪௭) மத். ௧. ௩. ௩. (௪௮) மத். ௧. ௩. ௩. (௪௯) மத். ௧. ௩. ௩. (௫௦) மத். ௧. ௩. ௩.

௩௧ வரும் மகிமையுடனே தோன்றி, -அவர யெருஷலேமிலே நிறைவேற்றும் மரணத்தைக்குறித்துச் ௩௨ சம்பாஷணைபண்ணினார்கள். -பேதுருவும் அவனோடு நுந்தவர்களுக் கன நித்திரையடைந்தார்கள்: விழித்தபின்பு, அவருடைய மகிமையையும் அவரோடே நிற்கும் அவ்விரண்டுபேரையும் ௩௩ ண்டார்கள். -அவ்விருவரும் அவரைவிட்டுப்பிரிந்துபோகையில், பேதுரு யேசுவை நோக்கி, ஆண்டவரே, நாம் இங்கேயிருப்பது நலம்: நாங்கள் உமக்கொன்று, மோசேக்கொன்று, இலீசாவுக்கொன்றாக, மூன்று குடிசைகளை உண்டாக்குவோமென்று, தான் பேசுகிறதின்னதென்பதை ௩௪ அறியாமல் பேசினான். -இவ்வீதமாய் அவன் பேசுகிறபொழுது ஒருமேகம் அவர்கள்மேல் நிறுவிட்டது: அவர்கள் மேகத்திற் பிரவேசிக்கக்கூடிய இவர்கள் பயந்தார்கள். -இவர் எனது அன்பானருமாரன்: இவருக்குச் செவிகொடுக்கொண்டிருக்கிறது மேகத்தினின்று சத்தமுண்டாயிற்று. -அந்தச் சத்தமுண்டாருகையில், யேசு மாத்திரங்காணப்பட்டார். பின்பு அவர்கள் தங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அந்நாட்களில் ஒருவருக்குஞ் சொல்லாமலுந் தெரிவியாமலுமிருந்தார்கள். ௩௫ மறுநாளில் அவர்கள் மலையினின்று இறங்கினபொழுது, அநேகசனங்கள் அவரை எதிர்கொண்டுவந்தார்கள். -அவர்களில் ஒருவன் ஒலமிட்டு, போதகரே, நீர் என்மனைக் கட்டாட்சிக்கும்படி உம்மைவேண்டுகிறேன்: அவன் எனக்கு ஒரே ௩௬ பிள்ளை. -பாரும், ஒரு ஆவி சடிதியாய் அவனைப்பிடிக்க, அவன் அலறுகிறான்; அது அவனை துரைதள்ளும்படி உலைத்து, அவனை நசுக்கியும், ௪௦ அவனைவிட்டு நீங்குவது அரிது. -அதைத்தாரத்தும் படிக்கு உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன்: அவர்களாற் கூடாமற்போயிற்றென்று சக சொல்ல, -யேசு உத்தரமாக, அவிசவாசமுமாய்பாடுமுள்ள சந்ததியே, நான் எதுவரைக்கும் உங்களிடத்திலிருந்து உங்களைச் சகிப்பேனென்று சொல்லி, பின்பு உன் மனை இங்கேகொண்டே ௪௨ இவாவென்றார். -அவன் வருகிறபொழுதும் பிசாசு அவனைக் கீழேதள்ளி உலைக்க, யேசு அந்த அசுத்த ஆவியைக்கடிந்து, அந்தப்பிள்ளையைச் சொஸ்தப்படுத்தி, அவனை அவன் பிதாவிடத்தில் ஒப்பித்தார். ௪௩ எல்லாருந் தேவனுடைய மகாவல்லமையைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். யேசு செய்த எல்லாவற்றையுக்குறித்து யாவரும் ஆச்சரியப்பட்டபொழுது அவர் தம்முடைய சீஷைசரையே நோக்கி, -மனுபுத்திரன் மனுஷருடைய கைகளில் ஒப்பிக்கப்படுவான்: இந்தவாக்குகள் உங்களுக்கள் செவியிலேறவிடுங்கொன்றார். -அவர்கள் அந்தவாக்கை அறியவில்லை, அது அவர்களுக்குத் தோன்றாதபடி மறைக்கப்பட்டிருந்தது; அவ்

வர்களைக்குறித்து அவரிடத்திலிவீசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள்.

பின்பு அவர்கள் தங்களில் யாவன் பெரியவ சகனென்று ஒருவரோடொருவரவாக்குவாதம் பண்ணியிருந்தார்கள். -அவர்களுடைய இருதயசிக் சவதனையை யேசு அறிந்து, ஒருபிள்ளையை எடுத்தது, அதைத்தமதுசமீபத்திலே நிறுத்தி, -அவர்களை சஅநோக்கி, என்நாமத்தினியித்தம் இந்தச்சிறுபிள்ளையை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்: என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்: உங்களைல்லாரிலுஞ் சிறியவனே பெரியவனாவென்றார்.

அதற்கு யோவான், போதகரே, உம்முடைய சகநாமத்தினாலே பிசாசுகளைத்தாரத்துகிற ஒருவனை நாங்கள் கண்டு, அவன் எங்களுடன் பின்பற்றி நடவாதபடியினால் அவனைத் தடைபண்ணினோமென்று சொல்ல, -யேசு அவனுடனே, நீங்கள் இவனைத் தடுக்கவேண்டாம்: நமக்குவிரோதமாயிராதவன் நம்முடைய பட்சத்திலிருக்கிறனென்றார்.

அவர் ஏற்றப்படுங்காலம் நிறைவேற்றும்பொருகமுது, அவர் யெருஷலேமுக்குப்போகத்திட்டிசுந்தைகொண்டு முகந்திரும்பி, தமக்குமுன்பாகத்தாரை அனுப்பினார். -அவர்கள்போய், அவருக்குக்கா இடம் ஆயத்தப்படுத்தும்படி ஷமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். -அவர் யெருஷலேமுக்குப்போக நோக்கமாயிடுகருந்தபடியினால், இவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. -அவருடைய சீஷராகிய யாக்கோபுசுபும் யோவானும் அதைக்கண்டு, கர்த்தாவே, இலீசா செய்ததுபோல, இவர்களைப் பட்சிக்க, வானத்தினின்று அக்கினிவரும்படி நாங்கள் கட்டினாயிடுவது உமக்குச்சித்தமாவென்று கேட்க, -அவர் திரும்பி, அவர்களைக் கடிந்து, இவர்கள் ஆவி இன்னவதமென்று நீங்கள் அறியீர்கள். -மனுபுத்திரன் மனுஷருடைய சீவனை அழிக்கிறதற்கல்ல, இரட்சிக்கவே வந்தானென்றார். பின்பு அவர்கள் வேறொருகிராமத்திற்குப்போனார்கள்.

அவர்கள் வழி நடந்துபோகையில் ஒருவன் அவரை நோக்கி, கர்த்தாவே, நீர் எங்கேபோனாலும் உம்மைப்பின்செல்லவேனென்று சொல்ல, -அவனுடையேசு, நரிகளுக்குக்குழிகளும், இஅஆகாயத்தப்பறவைகளுக்குக் கூடுகளுமுண்டு; மனுபுத்திரனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லையென்றார். -அவர் வேறொருவனை நோக்கி, நீ என்னைப்பின்சென்று வாவென்று சொல்ல, அவன் ஆண்டவரே, முன்பு நான்போய், என்பிதாவை அடக்கம் பண்ணும்படிக்கு உத்தரவுகொடுக்கவேண்டிமென்றான். -அதற்கு யேசு, மரித்தல்

(௩௨) தானி. அ. ய. அ. (௩௫) மத். க. ய. எ. அப். க. உ. உ. (௩௬) மத். ய. எ. க. (௩௭) மத். ய. எ. ய. ச. (௪௪) மத். ய. எ. உ. உ. (௪௫) மாற். க. உ. (௪௬) மத். ய. அ. க. (௪௭) மத். ய. ச. ய. மத். உ. க. ய. க. ய. உ. (௪௮) மாற். க. க. அ. எண். ய. க. உ. அ. (௫௦) மத். ய. உ. க. ய. (௫௧) மாற். ய. க. ய. க. அப். க. உ. (௫௨) யோவா. ச. ச. க. (௫௩) உ. இரா. க. ய. ய. உ. (௫௪) யோவா. க. ய. எ. (௫௫) மத். அ. ய. க. (௫௬) மத். அ. உ. க.

னுமேயன்றி வேறொருவனும் பிதாவை அறியா
 னென்றார்.

உக பின்பு அவர் சிஷ்யரிடத்தில்திரும்பி, இரகசிய
 மாய் அவர்களுடனே, நீங்கள் காண்கிறவைக
 ளைக் காணுங்கண்கள் ஆசிரீவதிக் கப்பட்டன.—
 உச அநேகந் தீர்க்கதரிசிகளும் இராசாக்களும் நீங்
 கள் காண்கிறவைகளைக்காணவும், நீங்கள் கேட்
 கிறவைகளைக்கேட்கவும் விரும்பியும், காணவுங்
 கேட்கவுமில்லையென்று நான் உங்களுக்குச்
 சொல்லுகிறேனென்றார்.

உடு அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்
 து, அவரைச் சோதிக்கும்படி, போதகரே, நான்
 நித்திய சிவனைப் பெறுவதற்கு என்னசெய்ய
 உக வேண்டிமென்ற கேட்க,—அவர் அவனைநோக்கி,
 வேதப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கின்
 உஎறது; எப்படி வாசித்திருக்கிறாயென்றார்.—அதற்
 கு அவன் உத்தரமாக, “உன் பூரண இருதயத்தோ
 டும், உன் பூரண ஆத்தமத்தோடும், உன் பூரண
 பலத்தோடும், உன் பூரண மனதோடும் உன் தே
 வனாகிய கர்த்தாவையும், உன்னைப்போ
 லப்பிறனையும் நேசிப்பாயாக,” என்பதேயென்று
 உஅ சொல்ல, அவர் அவனைநோக்கி, நீசொன்ன உத்த
 ரஞ்சரி: அப்படிச் செய்தால் நீ சிவனைப்பெறுவா
 உக யென்றார்.—அவன் தன்னை நீதிமானென்றுகாட்
 டவிரும்பி, யே சுவை நோக்கி, என் அயலான்
 கூய ஆரென்றுகேட்க,—யே சுவை உத்தரமாய், ஒருவன்
 யெருஷலேமினின்று யெரீகோவுக்குப்போய்க்
 கள்ளர்கையில் அகப்பட்டான், அவர்கள் அ
 வனுடையவஸ்திரத்தை உரிந்துகொண்டு, அவ
 னைக்காயப்படுத்தி, குற்றயிராய்விட்டுப் போய்
 கூக விட்டார்கள்.—பின்பு தற்செயலாய் ஆசாரியன்
 ஒருவன் அந்தவழியேசெல்லுகையில், அவனைக்
 கூஉ கண்டு மறுபக்கமாய் விலகிப்போனான்.—அது
 போலவே, ஒருலேவியனும் அந்த இடத்துக்கு
 வந்து, அவனைச் சேர்ந்துபார்த்து, மறுபக்க
 கூக மாய் விலகிப்போனான்.—பின்பு ஷாமாரியன் ஒரு
 கூசுவன் பிரயாணம்பண்ணுகையில் அவன் இருந்
 த இடத்திற் போய், அவனைக்கண்டு இரங்கி,—அ
 வனிடத்திற்சேர்ந்து, அவனுடைய காயங்களில்
 எண்ணெயுந் திராட்சரசமும் வார்த்து, அவைக
 ளைக்கட்டி, அவனைத் தன் மிருகத்தின்மேலேற்
 றி, சத்திரத்திலேகொண்டுபோய் அவனை ஆத
 கூடு ரித்தான்.—தான் புறப்படும் மறுநாளில், இரண்டு
 தேனூரியக்காசைஎடுத்துச் சத்திரக்காரண்கையில்
 கொடுத்து, அவனைநோக்கி, நீ இவனை ஆதரித்
 துக்கொள்: அதிகஞ்செலவழித்திருந்தால் நான்தி
 கூக ரும்பிவரும்பொழுதுதருவேனென்றான்.—இம்மு
 வருக்குள் கள்ளர்கையில் அகப்பட்டவனுடை
 ய அயலான்யாவன், நீ என்ன நினைக்கிறாயென்
 கூஎ றார்.—இவன், அவன்மேல் தயைவைத்தவனே
 யென்று சொல்ல, யே சுவை இவனைநோக்கி, நீயும்
 போய், அப்படியேயெய்ன்றார்.

பின்பு அவர்கள்செல்லுகையில் அவர் ஒருகி கூஅ
 ராமத்திற் பிரவேசித்தார்: மார்த்தானென்னும் பெ
 யர்கொண்ட ஒருஸ்திரி அவரைத்தன்வீட்டில் ஏற்
 றுக்கொண்டாள்.—இவளுக்குச் சகோதரியான கூக
 மரியான் யே சுவை பாதத்தண்டையிலுட்கார்
 து, அவர் உபதேசத்தைக்கேட்டான்.—மார்த்தான் சுவ
 பலவேலைகளில் அழுந்திக் கவலைகொண்டதி
 னால் அவரிடத்திற் போய், கர்த்தாவே, என்
 சகோதரி என்னைத் தனியே வேலைசெய்யும்படி
 விட்டுவிட்டாளே, நீர் பார்க்கவில்லையா; எனக்
 குதவிசெய்யும்படி அவளுக்குக் கட்டினையிலீ
 ராகவென்று சொல்ல,—யே சுவை இவனைநோக்கி, சக
 மார்த்தானே, மார்த்தானே, நீவேருகாரியங்களைச்
 சிந்தித்துக் கவலைப்படுகிறாய்.—ஒன்றுமாத் திரமே சஉ
 அவசியம்: மரியான் தன்னைவிட்டு எடுக்கப்படா
 தகல்லபங்கைகத்தெரிந்துகொண்டானென்றார்.

யக. அதிகாரம்.

க. பிரார்த்தனையைக்குறித்துக்கிறிஸ்து உபதேசித்
 தல்: ஷச. ஊமையான ஒருபிசாசைத் தூர்த்தல்:
 உச. அசுசியான ஆவியை உவமித்தல்: உஎ.
 வாழ்வுடையவர்களின் ஒருவன் நிருணரித்தல்:
 உக. கிறிஸ்து, சனங்களிடத்தில் வாக்கைப்பிர
 சித்தப்படுத்தல்: கூக. வினக்கை உவமித்தல்: கூஎ.
 பரிசேயரைக்கண்டித்தல்: சடு. நியாயசாஸ்திரி
 களைக்கண்டித்தல்.

அவர் ஒரு ஸ்தானத்தில் பிரார்த்தனைபண்ணி க
 டுழிந்தபின்பு, அவருடையசிஷ்யரில் ஒருவன் அ
 வரைநோக்கி, கர்த்தாவே, யோவான் தன் சி
 ஷருக்குப் பிரார்த்தனைபண்ணுகிறதற்குப் போ
 தித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்க
 வேண்டிமென்றான்.—அதினால் அவர் அவர்களு
 உடனே, நீங்கள் பிரார்த்தனைபண்ணுகிறபொழு
 து, பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே,
 உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்மு
 டைய இராச்சியம் வருவதாக: உம்முடைய சித்
 தம் பரமண்டலத்திலேசெய்யப்படுகிறதுபோல,
 பூமண்டலத்திலேயுஞ் செய்யப்படுவதாக.—எங்
 களுக்குவேண்டிய ஆகாரத்தை எங்களுக்கு இன்
 றுதாரும்.—எங்களுக்குக் குற்றஞ்செய்த யாவருக்
 சகும் நான்கள் மன்னிக்கிறபடியால், நீரும் எங்கள்
 பாவங்களை எங்களுக்கும் மன்னித்தருளும். நான்
 கள் சோதனையிற் பிரவேசியாதபடியெய்து, நீ
 மையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளு
 மென்று சொல்லுங்கொள்ளார்.—பின்னும் அ
 டுவர் அவர்களிடத்தில், உங்களில் ஒருவன் அந்த
 ராத்திரியிலே தனக்குச் சிநேகனானவனிடத்திற்
 குப்போய், அவனுடனே, சிநேகனே, என்
 சிநேகிதன் ஒருவன் பிரயாணமாய் என்னிடத்
 தில் வந்திருக்கிறான்.—அவனுக்குமுன் வைக்கி
 கறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை; நீர் எனக்
 கு மூன்று அப்பங் கடனாகக்கொடுக்கவேண்டு
 மென்று கேட்கும்பொழுது,—உள்ளே இருக்கிற எ

(உக) மத்.யக.யக. (உச) க.பேதுரு.க.ய. (உடு) மத்.யக.யக. (உஎ) உபா.ச.டு. லேலி.யக.யஅ.(உஅ)லேலி.யஅ.
 டு. நிகி.க.உக. எசேசக்.உய.யக.யக.உக. ரோ.ய.டு. (கக) சங்.கஅ.யக. (கக) யோவா.ச.க. (கடு) மத்.உய.உ. (கஅ)
 யோவா.யக.க. (கக) க.கொரி.எ.க.உ., அதி.அ.கடு. அப்.உஉ.க. (சஉ) சங்.உஎ.டு.—(யக. அதி. உ.) மத்.ச.க.

தும் ஒளிபெறும்; அது தோஷமுள்ளதானால் உன் சரீரம் இருள் அடையும்.—ஆனபடியால் உன்னி லிருக்கிற ஒளி இருளாகாமல் எச்சரிக்கையாயி ௩௬ ௩.—ஒருபுறத்திலும் இருளில்லாமல் உன்சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக் குஅகின் துலக்கமுள்ள பிரகாசத்தினால் உனக்கு வெளிச்சந்தருவதுபோல், அது முழுவதும் ஒளி பெறாமென்றார்.

௩௭ அவர் பேசுகையில் பரிசேயன் ஒருவன், தன் னுடன் பகற்போசனம் பண்ணுகிறதற்கு அவரை வேண்டிக்கொண்டான்: அவர்போய்ப் பந் ௩௮ தியிருந்தார்.—போசனம்பண்ணுவதற்கு முன் அவர் ஸ்நானம் பண்ணாமலிருந்ததைக்கண்டு, பரி ௩௯ சேயன் ஆச்சரியப்பட்டான்.—கர்த்தர் அவனை நோக்கி, பரிசேயராகிய நீங்கள் போசனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சத்தம்பண்ணுகிறீர்கள்; உங்களுள்ளமோ, கொள்ளையினு ௪௦ லுநீமையினாலும் நிறைந்திருக்கின்றது.—ஆ, புத்தியீனரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் ௪௧ உட்புறத்தையு முண்டாக்கவில்லையா.—உங்களுக்குண்டானபொருளில் பிச்சைகொடுங்கள்; அதினால் எல்லாம் உங்களுக்குச் சரியாகும்.—

௪௨ ஐயோ, பரிசேயரே, உங்களுக்கு ஆபத்துவரும், நீங்கள் துளசியிலும், அரூயிப்பூண்டிலும், சகல விதக்கிரைகளிலும் பத்திலொன்றுகொடுத்து, நியாயத்தையுந் தேவ அன்பையும்விட்டு விலகுகிறீர்கள்: இவைகளைக்காப்பதும் அவைகளை மீறு ௪௩ மற்செய்வதும் உங்கள் கடமை.—ஐயோ, பரிசேயரே, உங்களுக்கு ஆபத்துவரும், நீங்கள் ஆலயங்களில் முதலாசனங்களையும், சந்தைகளில் ௪௪ வாழ்த்துகளையும் விரும்புகிறீர்கள்.—ஐயோ, கபடிகளாகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஆபத்துவரும், நீங்கள் மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், மனுஷர் அவைகளை அறியாமல் அவைகள்மேலே நடக்கிறார்ர்களென்று சொன்னார்.

௪௫ அப்பொழுது நியாய சாஸ்திரிகளில் ஒருவன் அவரைநோக்கி, போதகரே, நீர் இப்படிச்சொல்வதினால் எங்களையும் நிர்திக்கிறீரெயென்றான்.— ௪௬ அதற்கு அவர், ஐயோ, நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஆபத்துவரும், நீங்கள் சுமப்பதற்கரியசுமைகளை மனுஷர்மேல் ஏற்றுகிறீர்கள், நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச்சுமை ௪௭ களைத் தொடவும் மாட்டீர்கள்.—ஐயோ, உங்கள் பிதாக்கன் கொலைசெய்ததீர்க்கதரிசிகளுக்கு நீங்கள் ௪௮ பரேதவறைகளைக்கட்டுகிறீர்கள்.—உங்கள் பிதாக்கன் அவர்களைக் கொலைசெய்தார்கள்: நீங்கள் அவர்களுக்குப் பரேதவறைகளைக் கட்டுகிறீர்கள், ஆதலால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென் ௪௯ று சாட்சியிடுகிறீர்கள்.—ஆதலால் தேவனுடைய

யானும், நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன், அவர்களின் சிலரைத் துன்பப்படுத்திக் கொலைசெய்வார்கள்.—ஆபேலின் இரத்தமுதல் வேறு திகைக்குந் தேவாலயத்திற்குமிடையில் அழிக்கப்பட்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற் சிந்தப்பட்ட சகலதீர்க்கதரிசிகளின் இரத்தமும் இந்தச்சந்ததியிடத்திலே கேட்கப்படுமென்று சொல்லிற்று.—இந்தச்சந்ததியிடத்திலே கேட்கப்படுமென்றுமெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—ஐயோ, நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஆபத்துவரும், நீங்கள் அறிவின் திறவுகோலைக்கவர்ந்தீர்கள்: நீங்களும் பிரவேசிக்கிறதில்லை, பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணினீர்களென்றார்.—இவைகளை அவர் இக அவர்களிடத்திற் பேசினபொழுது, வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேற் குற்றஞ்சுமத்தும்படி, —அவருடைய வாய்மொழியிலே குற்றம்பிடுசடிக்க விரும்பி, அவரைநோக்கி, அநேகமானவைகளை அவர் பேசுகிறதற்கு அவரைமிகவுந் துண்டினார்கள்.

யெ. அதிகாரம்.

௧. கிறிஸ்துத்தம்முடைய சீஷருக்குப்போதித்தல்: யெ. செல்வனொருவனை உவமித்தல்: ௨௨. லெனகீசுவலையைவிலக்கல்: ௩௫. சாக்கிரதையுள்ளவர்களாயிருக்கும்படி ஏவல்: ௪௧. எசமானியையும் பணிவிடைக்காரனையும் உவமித்தல்: ௪௧. தன் உபதேசத்தின் பலனைநிரூபித்தல்: ௪௫. கபடிகளைக் கண்டித்தல்: ௫௧. அவர்களுக்குப் போதித்தல்.

அத்தருணத்தில், அநேகம் ஆயிரஞ்சனங்கள் ஒருவரை ஒருவர் மிக்கக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர்தம்முடைய சீஷரைநோக்கி, முதல் நீங்கள் பரிசேயருடைய கபடமாகிய புளித்தமாவுக்குவிலக மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.—வெளியாக்கப்பட்டாத மறைபொருளில் ௨லை; அறியப்படாத இரகசியமுயில்லை.—ஆதலால், நீங்கள் இருளிலேபேசினது ஒளியிலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளிலேசெவியிலே ௩றச்சொன்னது நிலாமுற்றங்கள்மேலும் பிரசித்தமாக்கப்படும்.—என் சிறகிதரே, சரீரத்தைக்கொலைசெய்தபின்பு, வேறொன்றுஞ்செய்ய இயலாதவர்களுக்குப் பயப்படாதிருங்கென்று நான் உங்களுக்குச்சொல்லுகிறேன்.—நீங்கள் பயப்படத்தக்கவர் இன்னொருவன் உங்களுக்குணர்ந்துகிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ளவல்லவருக்குப்பயப்படுங்கள்; மெய்யாய் அவருக்குப்பயப்படுவீர்களாகவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.—இரண்டொசுக்கு ஐந்து அடைக்கலானருவிக்கள் வீற்கப்படுமெல்லவா; ஆயினும் அவைகளில் ஒன்றையுந் தேவன் மறக்

(௩௮) மாற்.௭.௩. (௩௯) மத்.௨௩.௨௫. தீத்.௧.௩௫. (௪௧) ஏசா.௫௮.௭. தானி.௪.௨௭. (௪௨) மத்.௨௩.௨௬. (௪௩) மத்.௨௩.௨௭. சங்.௫.௧. (௪௪) மத்.௨௩.௪. (௪௫) மத்.௨௩.௨௬. (௪௬) மத்.௨௩.௩௪. (௫௨) ஆதி.௪.௮. ௨. நானா.௨௪.௨௩. (௫௨) மத்.௨௩.௩௬. (௫௪) மாற்.௩.௨.௩௬.—(யெ. அதி. ௧.) மத்.௩.௬.௩௨. (௨) மத்.௩.௨௬. (௪) ஏசா.௫.௧.௭.௮.௩.௩. மத்.௩.௨௮. யோவா.௩௫.௩.௩௫. (௬) மத்.௩.௨௬.

டத்தில் அனுப்பப்பட்டவர்கள்மேற்கல்வெழிகிறவனே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழ்ச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக, அநேகந்தரம் உன் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள விரும்பினேன், நீங்களோ சம்மதிக்கக் கூடுவீலே.—பாருங்கள், உங்கன் வாசல்தலம் பாழாய்விடப்படும்: இதுமுதல், கர்த்தருடைய நாமத்தினாலே வருபவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவரென்று நீங்கள் சொல்லும்வரைக்கும் என்னைக் காணமாட்டீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்றார்.

யசு. அதிகாரம்.

க. பாண்டு வியாதியுள்ளவனைச் சொஸ்தப்படுத்தல்: எ. தாழ்த்திநீந்தை அவசியமென்போதித்தல்: டெ. விருந்துக்கழைக்கும் விதியைக்காட்டல்: டெ. மகாவிருந்தை உவயித்தல்: உடு. பல உபதேசஞ்செய்தல்.

ஒரு ஓய்வுநாளில், அவர்பிரதானபரிசேயரில் ஒருவனுடைய வீட்டிற்குப் போசனம் பண்ணும்படிக்குப்போயிருக்கையில், அவர்கள் அவரை உற்றுப்பார்த்தார்கள்.—அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள மனுஷன் அவர்சமூகத்தில் நின்றான்.—யேசு, நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் நோக்கி, ஓய்வுநாளிலே சொஸ்தப்படுத்துவது நியாயமாவென்று கேட்டார்.—அவர்கள் பரிசேயராக இருந்தார்கள். அவர் அவனைப்பிடித்துச் சொஸ்தமாக்கி அனுப்பிவிட்டார்.—பின்பு அவர் அவர்களை நோக்கி, உங்களில் எவனும், தன்கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால் உடனே அதைத் தூக்கிவிடாது வென்றார்.—அதற்குத்தரஞ்சொல்ல அவர்களாலே கூடாமலிருந்தது.

அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதலிடத்தைத் தெரிந்துகொண்டதை அவர்பார்த்து, இந்த உபதேசவாக்கை அவர்களுக்குச் சொன்னார்.—நீ ஒருவனால் விவாகவிருந்துக்கு அழைக்கப்படும்பொழுது முதலிடத்தில் இராது; உன்னிலும் அதிககணமுள்ளவன் அவனால் அழைக்கப்பட்டிருக்கவுங் கூடுமே.—அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து, இவருக்கு இடங்கொடுத்துச் சொல்ல, நீ வெட்கத்தோடே கீழான இடத்திற்குப்போயிருக்கவரும்.—ஆதலால் நீ அழைக்கப்படும்பொழுது போய், கீழான இடத்தில் இருப்பாயாக; அப்பொழுது உன்னை அழைத்தவன் உன்னிடத்தில் வந்து, சிநேகிதா, நீ முந்திப்போயிருவென்று சொல்ல, உன்னுடனே பந்தியிருப்பவர்களுக்கு முன்பாக நீ கணம்பெறுவாய்.—எவன் தன்னை உயர்த்துகிறானோ, அவன் தாழ்த்தப்படுவான்; எவன் தன்னைத் தாழ்த்துகிறானோ, அவன் உயர்த்தப்படுவானென்றார்.

பின்பு அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி, நீ பகல்விருந்தையாவது இராவிருந்தையாவது பண்ணுகிறபொழுது, உன்னுடைய சிநேகிதரையும், சகோதரரையும், மற்ற இனத்தாரையும், செல்வராகிய அயலாரையும் அழைக்கவேண்டாம்; அவர்களும் உன்னை அழைப்பார்கள், அதினால் உனக்குப் பிரதிபலன்வரும்.—நீ பகல்விருந்துபண்ணும்பொழுது தரித்திரர், ஊனர், சப்பாணிகள், குருடர் இப்படிப்பட்டவர்களை அழைப்பாயாக.—அப்பொழுது நீ ஆசீர்வாதம் ஸபெறுவாய்; அவர்கள் உனக்குப் பிரதிபலன் தர மாட்டார்கள்: ஆனாலும் நீதியான்கள் மரித்தோரைவிட்டு எழுந்திருக்கக்காலத்தில் பிரதிபலன் உனக்கு அளிக்கப்படுமென்றார்.

அவருடனே பந்தியிருந்தவர்களில் ஒருவன் இடில்வாக்குகளைக்கேட்டபொழுது அவரை நோக்கி, தேவனுடைய இராச்சியத்திலே போசனம் பண்ணப் பெறுகிறவனே வாழ்வையவனென்றான்.—அதற்கு அவர், ஒருமனுஷன் பெயரையவிருந்துபண்ணி அநேகரை அழைத்தான்.—பின்பு விருந்துவேளையில், அழைக்கப்பட்டவர்களிடத்தில், வாருங்கள்; எல்லாம் ஆயத்தமாயிருக்கின்றனவென்று சொல்லும்படி தன் பணிவிடைக்காரனை அனுப்பினான்.—அவர்களெல்லா யாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன், ஒருவயல்நிலத்தைக் கொண்டேன், நான் போய் அதைப்பார்ப்பது அவசியம்: ஆதலால் எனக்கு மன்னிக்கவேண்டுமென்று உன்னை வேண்டுகிறேனென்றான்.—வேறொருவன், ஐந்தேர்மா ய்க்கொண்டேன், அவைகளை நான் போய்ச் சோதிக்கவேண்டும்: ஆகையால் எனக்கு மன்னிக்க உன்னை வேண்டுகிறேனென்றான்.—மற்றொருவன், நான் விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாதென்றான்.—பின்பு அந்தப்பண்ணிவிடைக்காரன் போய்த் தன் எசமானனுக்கு அந்தச் செய்திகளைத் தெரிவிக்க, வீட்டெசமானன் கோபங்கொண்ட தன் பணிவிடைக்காரனை நோக்கி, நீ துரிதமாய் நகரத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் போய், தரித்திரரையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும் இவ்விடத்திற்கு அழைத்துக்கொண்டுவாவென்றான்.—பின்பு அந்தப்பணிவிடைக்காரன், ஆண்டவனே, நீர் இட்டகட்டளைப்படி செய்தாயிற்று, இன்னும் இடமுண்டென்று சொல்ல, —எசமானன் அந்தப்பணிவிடைக்காரனை நோக்கி, நீ வழிகளிலும், வேலிகளின் அருகிலும் புறப்பட்டீர்போய், என்வீடு நிறையும்படி சனங்களை வருந்திக்கூட்டிக்கொண்டுவா.—அழைக்கப்பட்ட அந்தமனு உசுவரில் ஒருவராகிலும், என்னுடைய இந்த இராவிருந்தை ருசிபார்ப்பதில்லையென்பதை உங்களுக்குச் சொல்லுகிறேனென்றான் என்றார்.

(கடு)லேவி.உசு.கக.கஉ. சங்.கக.உடு. ஏசா.க.எ. தானி.க.உஎ. மீகா.க.யெ. சங்.யய.உசு. மத்.உக.க. யோவா. யெ.யக.—(யசு. அதி. க.) மத்.யெ.ய. (டு)யாத்.உக.டு. உபா.உஉ.ச. (ய)நீதி.உடு.க.எ. (யக) யோபு.உஉ.உக. சங். யய.உஎ. நீதி.உக.உக. மத்.உக.யெ. யாக்.ச.சு. க.பேதுரு.டு.டு. (யக) நீதி.அ.ய.யெ. (யடு) வெளி.யக.க. (யக) மத்.உஉ.உ. (யஎ) நீதி.க.உ.டு. (உசு) மத்.உக.சக. அப்.யக.சசு.

திரன் அவனைநோக்கி, பிதாவே, தேவனுக்கும் உமக்கும்விரோதமாய்ப்பாவஞ்செய்தேன், இனி உம்முடைய புத்திரனென்றழைக்கப்படுவதற்கு நான் பாத்திரனல்லவென்று சொல்ல, - ௨௨ பிதா தன் பணிவிடைக்காரருடனே, நீங்கள் முக்கியமான வஸ்திரத்தைக்கொண்டுவந்து இவனுக்குடுத்தி, இவனுடைய கைக்குமோதிரத்தையும், கால்களுக்குப்பாதரசைகளையுங்கொடுக்க. —கொழுத்த கன்றைக்கொண்டுவந்து அடியுங்கள், நாம்போசனம்பண்ணி, மகிழ்ச்சியாயி உருப்போம்வாருங்கள்:—என்மகனாகிய இவன் மரித்தான், திரும்பவஞ்சீவித்திருக்கிறான்; இவன் காணாம்போனான், இப்பொழுது காணப்பட்டானென்றான். அவர்கள் களிகூரத் தொடங்கினார்கள்.—அவனுடைய மூத்தமகன் வயலிலிருந்தான்: அவன் திரும்பிவிட்டுக்குச் சமீபமாய் வருகிறபொழுது கீதவாத்தியத்தையும், நடனக்களிப்பையும்புக்கேட்டு, —பணிவிடைக்காரன் ஒருவனை உள அழைத்து, இதென்னவென்று விசாரித்தான்.—பணிவிடைக்காரன் அவனைநோக்கி, உமதுசகோதரன் வந்துவிட்டான்; உமதுபிதா அவனைச் சுகத்தோடே திரும்பப் பெற்றுக்கொண்டபடியினாலே, கொழுத்தகன்றை அடிப்பித்தாரென்று சொல்ல, —இவன்கோபங்கொண்டு, உள்ளேபோகச்சம்மதிக்கவில்லை: ஆதலால் பிதா வெளியே வந்து இவனை மிகவுமவேண்டிக்கொண்டான்.— ௨௩ இவன் பிதாவுக்கு உத்தரமாக, பாரும், நான் எந்தக்காரியத்திலும் உம்முடைய கட்டளையை மீறாமல் வெகுவருஷம் உம்மிடத்திற் சேவித்துவருகிறேன்: ஆயினும் என்சினேகிதருடன் நான்களிகூரும்படி நீர் ஒருபொழுதும் ஒரு ஆட்டுக்குட்டியை எனக்குத்தரவில்லை.—உம்முடைய பொருள்களை வேசைகளோடேபட்டித்த உமது மகனாகிய இவன் வந்தமாத்திரத்தில், கொழுத்தகன்றை இவனுக்காக அடிப்பித்தீரென்றுசொல்ல, — ௨௪ அவன், மகனே, நீ எப்பொழுதும் என்னோடுருக்கிறாய், எனக்குண்டானயாவும் உனக்குரியவைகளை.—உன்சகோதரனாகிய இவன் மரித்தான், திரும்பவஞ்சீவித்திருக்கிறான்; காணாம்போனான், இப்பொழுது காணப்பட்டான்; ஆனபடியினாலே நாம் மகிழ்ச்சியாகிக் களிகூருவதே தகுதியென்று சொன்னானென்றார்.

யுகா. அதிகாரம்.

க. அநீதியுள்ள உக்கிராணக்காரனை உவமித்தல்: டி. உண்மை அவசியமெனக்காட்டல்: டிச. பரிசேயரைக்கண்டித்தல்: யுக. செல்வனையுந்தரித்திரனையும் உவமித்தல்.

பின்பு அவர்தம்முடைய சீஷரைநோக்கி, ஒரு ஐசுவரியவான், தன்னுடைய உக்கிராணக்காரன் ஒருவன் தன்பொருளை அழித்தானென்று குற்றஞ்சாற்றப்பட்டதை அறிந்து, —அவனைத்தன்னிடத்தில்வரவழைத்து, அவனுடனே, உன்னைக்குறித்த

து நான்கேள்விப்பட்டதென்ன; உன் உக்கிராணக்கணக்கை ஒப்பித்துவிடு; நீ இனி உக்கிராணக்காரனாயிருக்கத்தகாதென்றான்.—அப்பொழுது உக்கிராணக்காரன் தனக்குள்ளே, நான் என்ன செய்வேன், என் எசமானன் உக்கிராணவிசாரிப்பை என்னில் நீக்குகிறேன்: கொத்துகிறதற்கு எனக்குப்பெலனில்லை; பிச்சைகேட்கவோ, வெட்கமாயிருக்கின்றது.—உக்கிராணவிசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்பொழுது, அவர்கள் தங்கள் வீடுகளில் என்னை ஏற்றுக்கொள்ளும்படி நான் ஒன்றைச்செய்யத்தீர்மானிக்கிறேனென்று எண்ணிக்கொண்டு, —அவன் தன் எசமானனிடத்திற்கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக அழைத்து, ஒருவனைநோக்கி, நீ என் எசமானனிடத்திற்கடன்பட்டகடன் எவ்வளவென்றாகேட்க, —நூறுபாத்தெண்டெயென்றான். உக்கிராணக்காரன் அவனுடனே, நீ உன்பத்திரத்தைஎடுத்துச்சீக்கிரமாய் உட்காந்து, ஐம்பதென்றெழுதென்றான்.—பின்பு அவன் வேறொருவனைநோக்கி, நீ பட்டகடன் எவ்வளவென்றாகேட்க, நூறு ஒமர் கோதுமை என்றான். உக்கிராணக்காரன் அவனுடனே, நீ உன்பத்திரத்தை எடுத்து எண்பதென்றெழுதென்றான்.—அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியோடேசெய்தபடியினால் எசமானன் அவனைப்புகழ்ந்தான். ஒளியின் பிள்ளைகளிலும், இப்பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் தங்கள் காலத்தில் அதிகபுத்திமான்களாயிருக்கிறார்கள்.—நீங்கள் மாரும்பொழுது அவர்கள் உங்களை நித்தியவீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி, அநீதமானபொருளினால் உங்களுக்காகச் சிநேகிதரைச் சம்பாதிப்புகளென்று நான் உங்களுக்குச்சொல்லுகிறேன்.—அற்பத்தில் உண்மையுள்ளவன் அதிகத்திலும் உண்மையுள்ளவன்: அற்பத்தில் உண்மையிலலாதவன்.—அநீதமானபொருளில் நீங்கள் உண்மையிலலாதிருந்தால், யதார்த்தமான செல்வத்தை உங்களவசத்தில் ஒப்பிப்பவனார்.—பிறனுடையதில் நீங்கள் உண்மையிலலாதிருந்தால், உங்களுக்குச் சொந்தமானதை உங்களிடத்திலயார் ஒப்பிப்பார்.

ஒருவன் இரண்டு எசமானரிடத்திற்சேவிக்க மாட்டான்: ஒருவனை அவன் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு மற்றவனை அலட்சியம்பண்ணுவான். நீங்கள் தேவனையும் மம்மோனையுஞ்சேவிக்க மாட்டீர்களென்றார்.—இவையெல்லாவற்றையுங்கேட்டு, பொருளாசைக்காரராகிய பரிசேயர் அவரைப்பரிசாசம்பண்ணினார்கள்.—அதினால் அவர் அவர்களைநோக்கி, நீங்கள் மனுஷர்முன்பாக உங்களைநீதிமாண்களென்று காட்டுகிறீர்கள்; தேவன் உங்கள் இருதயங்களை அறிவார்; மனுஷருக்குள்மதிக்கப்படுவது, தேவனுக்கு முன்பாக வெறுக்கப்படும்.—யோவான் வரைக்கும், நீ யுக

(௨௪)எபே.௨.௧. வெளி.௧.௧.—(யுக.அதி.௬.) எசேசு.௪௩.௩, யுக.யசு. (அ) யோவா.௩.௨.௧௬. எபே.௩.௩. ௧.௧௨௪. ௩.௩. (௧) தானி.௪.௨௭. மத்.௧.௩௧. ௧. தீமோ.௬.௩௭, யசு. (ய) மத்.௨௩.௨௧. (யுக) மத்.௬.௨௪. (யச) மத்.௨௬.௩௪. (யுக) சங்.௭.௧. ௧. சாமு.௩௬.௭. (யசு) மத்.௪.௩௭.

டான கடமையைமாத்திரஞ் செய்தோமென்று சொல்லுவீர்களாகவென்றார்.

யக பின்பு அவர் யெருஷலேமுக்குப் பிரயாண மாய்ப்போகையில், ஷமாரியா, கலிலேயா நாடு யெ களின்வழியாய்ச்சென்று—ஒரு கிராமத்திற்குப் பிர வேசிக்கையில், குஷ்டரோகிகள் பத்துப்பேர் யக அவருக்கெதிராகத் தூரத்திலேநின்று—சத்தமிட் டி, யே ச வே, போதகரே, எங்கள்மேல் இரங் யச குமென்றார்கள்.—அவர்களை அவர் கண்டு, நீங் கள்போய், உங்களை ஆசாரியருக்குக்காண்பியுங் களென்று அவர்களுக்குச்சொன்னார். அவர்கள் யடு போகையில் சுத்தமாணர்கள்.—அவர்களில் ஒரு வன் தான் ஆரோக்கியமடைந்ததைக் கண்டமாத்திரத்தில் திரும்பி யிருந்தசத்தத்துடனே தேவ யசனைத் துதித்து,—யே ச வி ன் பாதத்திலே முகங் குப்புறவீழுந்து, அவரை ஸ்தோத்திரஞ்செய்தா யென்: அவன் ஷமாரியன்.—யே ச, பத்துப்பேரல் வலா சுத்தமாணர்கள், ஒன்பதுபேரெங்கே.— யடி தேவனுக்குத் துதிசெலுத்தும்படி இந்த அந் நியனை ஒழிய வேறொருவருந்திரும்பிவரவில் யக லையென்றுசொல்லி,—அவனைநோக்கி, நீ எழுந் துபோ: உன்விசுவாசம் உன்னைச்சொஸ்தமாக் கிறென்றார்.

உய தேவனுடைய இராச்சியம்எப்பொழுதுவ ருமென்றுபரிசேயர் அவரிடத்தில் விசாரித்தஒரு சமயத்தில், அவர் அவர்களுக்குத்தரமாக, தேவ னுடைய இராச்சியம்பிரத்தியட்சமாய்வராது.— உக இங்கேபாருங்கள், அங்கேபாருங்களென்றுசொ ல்லத்தகாது;கேளுங்கள், தேவனுடைய இராச் சியம் உங்களுக்குள்ளேயிருக்கின்றதென்றார்.— உஉ பின்பு அவர்சீஷரைநோக்கி, மனுபுத்திரனுடைய நாட்களில் ஒன்றைக்காணும்படி நீங்கள் அ பேட்சிக்குங்காலம்வரும்: ஆளுலங் காணமாட் உக டர்கள்.—உங்களிடத்திற்கிலர், இங்கே பாருங் கள், அங்கே பாருங்களென்று சொல்லும்பொழு து, நீங்கள்புறப்படாமலும்அவர்களைப்பின்பெசல் உசலாமலுயிருங்கள்.—யின்னல் வானத்தின் ஒரு திசையிற்கேன்றி, மறுதிசைவரைக்கும் பிரகா சிக்கிறதுபோல், தன்னுடைய நாளில் மனுபுத்தி உருணுந் தோன்றுவான்.—அதற்குமுன்பு அவன்மி குந்த வேதனை அனுபவிக்கவும், இந்தச்சந்ததியி உசுரால் அவமதிக்கப்படவும் வேண்டும்.—நோவா வின் காலத்திலே நடந்ததுபோல் மனுபுத்திரன் உளவருங்காலத்திலும் நடக்கும்.—நோவா பேழையிற் பிரவேசித்தநான்வரைக்குஞ்சனங்கள் போச னபானம்பண்ணியும், பெண்கொண்டும் பெண் கொடுத்தும் வந்தார்கள், அந்நாளிலே சலப்பிர உஅளயம்வந்து எல்லாரையும் அழித்தது.—லோத்தின் காலத்திலே நடந்ததுபோலவும் நடக்கும்; சனங் கள்போசனபானம்பண்ணியும், கொண்டும், விற

றும், நாட்டியும், கட்டியும்வந்தார்கள்.—லோத் உக துச் சோதோமைவிட்டுப் புறப்பட்ட அந்தத்தி னத்திலே வானத்தினின்று அக்கினியுங்கெந்தக மும்பெய்து, எல்லாவற்றையும் அழித்தன.—மனு கூய புத்திரன் வெளிப்படுத்தினதில் அப்படியே ஆ கும்.—அந்தநாளில் வீட்டின்மேலிருப்பவன், வீட் டுக்குள்ளிருக்கிற தன்பொருளை எடுத்துக்கொள் ளும்படிக்கு இறங்காமற் போகக்கடவன்: வய விவிரும்பவன், பின்னிட்டுத்திரும்பாமற் போ கக்கடவன்.—லோத்தின் மனைவியைநினைத்துக் கூஉ கொள்ளுங்கள்.—தன் பிராணனை இரட்சிக்கவ கூக கைதேகெறிவன், அதை இழந்துபோவான்; அ தை இழந்தவன் காத்துக்கொள்ளுவான்.—அந்த கூச இராத்திரியில் ஒரேபடுக்கையில் படுக்கும் இருவ ரில், ஒருவன் பிடித்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விடப்படுவான்.—மாஅரைக்கும் இரண் கூடு டெஸ்திரிகளில், ஒருத்தி பிடித்துக்கொள்ளப்படு வான், மற்றவன் விடப்படுவான்.—வயவிலிருக் கூச கும் இருவரில், ஒருவன் பிடித்துக்கொள்ளப்படு வான், மற்றவன் விடப்படுவானென்று உங்களுக் குச்சொல்லுகிறெனென்றார்.—அவர்கள் அவருக் கூஎ குத்தரமாக, கர்த்தாவே, எங்கேயென்றார்கள்; அதற்கு அவர், பிணமெங்கேயோ, அங்கே கழு குகள் வந்துகூடுமென்றார்.

யஅ. அதிகாரம்.

க. விதவையை உவமித்தல்: கூ. பரிசேயனையும் ஆயக்காரனையும் உவமித்தல்: யடு. பின்னைகளை அங்குகரித்தல்: யடி. தலைவனொருவன் கிறிஸ்து வினிடத்தில் வந்த செய்தியைத் தெரிவித்தல்: கூக. கிறிஸ்துத் தமது மரணத்தை முன்னறிவித் தல்: கூடு. பீச்சைக்காரனான ஒரு குருடனுக் குப்பார்வை அளித்தல்.

இளக்கரியாமல் இடைவிடாதபடி பிரார்த்தனை க பண்ணுவது அவசியமென்பதைக்குறித்து, அவர் அவர்களுக்கு ஒரு உவமையைச்சொன்னார்.— ஒரு பட்டணத்திலே தேவனுக்குப் பயப்ப உ டாமலும், மனுஷரை மதியாமலும் ஒரு நியாயா திபதி இருந்தான்.—அந்தப்பட்டணத்தில் ஒரு கூ விதவையும் இருந்தான். அவன் அவனிடத்திற் போய், எனக்கு விரோதியானவனிடத்திற் பழி வாங்கவேண்டுமென்றான்.—அவன் சிலநாள் சம் ச மதிக்கவில்லை: பின்பு அவன் நான் தேவனுக் கு அஞ்சாதவனும், மனுஷரை மதியாதவனுமா யிருந்தும்,—இந்தவிதவை என்னை வருத்தப்படுத் டு துகிறபடியால் இவளைக்குறித்து ஒரு தீர்ப்புச் செய்வேன், இல்லாவிட்டால் இவள் எப்பொழு தும்வந்து என்னை வருத்தப்படுத்துவாளென்று தனக்குள்ளே சிந்தனைபண்ணினாளுென்றுசொல் வி.—பின்பு கர்த்தர், அநீதியுள்ள அந்தநியாயாதிப கூ திசொன்னதைக்கேளுங்கள்.—தேவன் சிலநாள் எ

(யக) அதி.கூ.டுக.டுஉ. (யஉ) லேவி.யகூ.சக. (யச) லேவி.யகூ.உ. (யக) மத்.கூ.உஉ. (உக) வச.உகூ. ரோ.யச.யஎ. யோவா.க.உச. (உஉ) யோவா.யஎ.யஉ. (உகூ) மத்.உச.உகூ.(உச)மத்.உச.உஎ. (உடு) மாற்.அ.கக. (உசு) ஆதி.எ. மத்.உச.கஎ. (உஅ) ஆதி.யகூ. (உக) ஆதி.யகூ.யச.உச.(கூ)உ.தெச.க.கூ. (கக) மத்.உச.யஎ. (கஉ) ஆதி.யகூ.உச. (ககூ) மத்.ய.ககூ. யோவா.யஉ.உடு. (கச) மத்.உச.ச.யசக. க.தெச.ச.யஎ. (கஎ) யோபு.ககூ.கூ.—(யடி. அதி. க.) ரோ.யஉ.யஉ. ஏபே.சு.யடி. கொலோ.ச.உ. க.தெச.கூ.யஎ. (எ) வெளி.கூ.ய.

கூக மேலிரங்குமென்றான்.—முன்நடப்பவர்கள் அவன் பேசாமல் இருக்கும்படி அவனைக்கடிந்து கொண்டார்கள்: அவனோ தாவிதின் புத்திரனை, என்மேலிரங்குமென்று அதிகசத்தமிட்டான்.—
 ௪௮ யேசு தரித்து நின்று, அவனைத் தம்மிடத்திற் கொண்டுவரும்படி கட்டளையிட்டார்: அவன் சக கிட்டவந்தபொழுது அவர் அவனைநோக்கி, நீ என்னவிரும்புகிறாய்; உனக்கு நான் செய்ய வேண்டியதென்னவென்றுகேட்க, அவன், கர்த்தாவே, நான் பார்வை அடையும்படி செய்ய ௪௯ வேண்டுகிறேன்.—யேசு அவனைநோக்கி, நீ பார்வை அடைவாயாக: உன்விசுவாசம் உன்னை ௫௦ இரட்சித்ததென்றார்.—உடனே அவன் பார்வை அடைந்து, தேவனைப்புகழ்ந்து, அவருக்குப்பின் சென்றான்: அதைக்கண்ட சனங்களெல்லாரும் தேவனுக்குத் துதிசெலுத்தினார்கள்.

யுக. அதிகாரம்.

க. ஆயக்காரனாகிய சக்கேயுயின்செய்தியைத்தெரிவித்தல்: யுக. பிரபுவையும் அவனுடைய பத்துப்பணிவிடைக்காரரையும் உவமித்தல்: ௨௮. கிறிஸ்து யெரூஷலேமுக்குப் பிரயாணம்பண்ணல்: ௪௧. அத்தற்குநேரிடும் ஆபத்தைக்குறித்துப் புலம்பல்.

பின்பு அவர்யெரீகோவிற்குப் பிரவேசித்து, அதின் உவழியாய்ப்போகையில்,—ஆயக்காரருக்குத்தலைவனும், ஐசுவரியவானுமாகிய சக்கேயு, யேசு ஆரென்று பார்த்தறிய வகைதேடினான்.—அவன் குள்ளனானபடியினால் சனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,—அவர்செல்லும் வழியில், முன்னே ஓடி, அவரைப்பார்க்கும்படி ஒரு காட்டத்திரத்தில் ஏறினான்.—யேசு அவ்விடத்தில்வருகையில், அண்ணாந்து அவனைப்பார்த்து அவனுடனே, சக்கேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா; இன்றைக்கு நான் உன்வீட்டிலே தங்கவேண்டுமென்றுசொல்ல, —அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை ஏற்றுக்கொண்டான்.—அதைக்கண்டயாவரும், இவர்பாவிடான மனுஷனோடே பந்தியிருக்கப்போகிறாரேயென்று மொறுமொறுத்தார்கள்.—சக்கேயு நின்று கர்த்தரைநோக்கி, கர்த்தாவே, என் பொருளிற்பாதிசைத் தரித்திரருக்குக் கொடுக்கிறேன்; நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அரியாயமாய் எடுத்திருந்தேனாலும், நாலுமடங்காய்ப் பிரதியளிப்பேனென்றான்.—யேசு அவனைக்குறித்து, இவனும் ஆபிரகாமின்புத்திரன், இதினிமித்தம் இன்றைக்கு இரத்தவீட்டுக்கு இரட்சிப்பு வந்தது.—மனுபுத்திரன் காணாற்போனதை யுகத்தேடி ரட்சிக்கும்படி வந்தானென்றார்.—அவர் யெரூஷலேமுக்குச் சமீபமாயிருப்பதினாலும், தேவனுடைய இராச்சியஞ்சீக்கிரமாய்க்காணப்படுமென்று அவர்கள் நினைத்ததினாலும் இவை

களைக்கேட்டவர்களிடத்தில் அவர்,—மேற்குலத் தைவன் ஒருவன், தனக்கு ஒரு இராசாதிக்காரத்தைப் பெற்றுமிருவதற்காகத் தூரதேசத்திற்குப் போகிறகாலத்தில்,—தன்னுடைய பத்துப் பணிவிடைக்காரரையும் அழைத்து, அவர்களிடத்திற் பத்து இராத்தல் திரவியத்தைக்கொடுத்து, நான்வரும் வரைக்குந் தொழிற்பண்ணுங்களென்று சொல்லிப்போனான்.—அவனுடைய பிரசைகள் அவனை வெறுத்து, இப்படிப்பட்டவன் எங்களை ஆளவிடோமென்னுஞ் செய்தியை அவனிடத்தில் அனுப்பினார்கள்.—அவன் இராசாதிக்காரத்தைப்பெற்றுத் திரும்பிவந்து, தன்னிடத்தில் திரவியம்வாங்கியிருந்தபணிவிடைக்காரரை அவனைவன்வியாபாரத்திற்கென்ற இலாபம் எவ்வளவென்றறியும்படி தன்னிடத்திலேவர அழைப்பித்தான்.—அப்புக பொழுது முந்தினவன்வந்து, ஆண்டவனே, உம்முடைய இராத்தல், பத்து இராத்தல்களை ஆதாயமாக்கிற்றென்றான்.—அவன் இவனைநோக்கி, நல் பலதது, உத்தமபணிவிடைக்காரனே, நீ சொற்பத்தில் உண்மையாயிருந்தாய், நீ பத்துப்பட்டணங்கள்மேல் அதிகாரம் பெறுவாயாகவென்றான்.—இரண்டாம் பணிவிடைக்காரன்வந்து, ஆண்டவனே, உம்முடைய இராத்தல், ஐந்து இராத்தல்களை ஆதாயமாக்கிற்றென்றான்.—இவனுடனே யுகம் அவன், நீ ஐந்துப்பட்டணங்களின்மேல் அதிகாரம்பெறுவாயென்றான்.—பின்பு வேறொரு உவன்வந்து, ஆண்டவனே, உம்முடைய இராத்தலை ஒரு சேலையிலே நான்வைத்துக்கொண்டேன், பாரும, இங்கே இருக்கின்றது.—நீர் உவையாததை எடுக்கிறவரும், விதையாததை அறுக்கிறவருமாகிய கடினமுள்ள மனுஷனுயிருக்கிறீர்: ஆதலால் நான் உமக்குப்பயப்பட்டுடனென்றுசொல்ல, —அவன் இவனைநோக்கி, நீமையுள்ள பணிவிடைக்காரனே, உன்வாக்கைக்கொண்டே உனக்குத் தண்டனைத் தீர்ப்புச்செய்வேன். நான் வையாததை எடுக்கிறவனும், விதையாததை அறுக்கிறவனுமாகிய கடினமுள்ள மனுஷனென்றறிந்தாயே,—ஆகையால் நான் திரும்பி உவருகிறபொழுது என் திரவியத்தை வட்டியோடே பெற்றுக்கொள்ளும்படி, நீ அதைக் கடைசியில் ஒப்பியாமற்போன தென்னவென்று சொல்லி,—சமீபமாய் நின்றவர்களைநோக்கி, நீங்கள் அந்த இராத்தலை இவனிடத்திலிருந்தெடுத்து, பத்து இராத்தலுள்ளவனுக்குக் கொடுங்களென்றான்.—அவர்கள் அவனைநோக்கி, ஆண்டவனே, உதி அவனுக்குப் பத்து இராத்தல்களுண்டே என்றார்கள்.—பின்னும் அவன், உள்ளவனெவனோ, அவ உவனுக்குக் கொடுக்கப்படும்; உள்ளவனல்லாதவனிடத்திலுள்ளதும் எடுத்துக்கொள்ளப்படுமென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—என்னைத்தங்கள்மேல் அரசாளவிடாத என்சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்குமுன் சங்க

(௪௬) அப்.௪.௨௬.—(யுக. அதி. ௭.) மத்.யுக.யுக. (அ) யாத.௨௨.௧. ௧.சாமு.யெ.௬. ௨.சாமு.யெ.௬. (க) ரோ.௪. யெ.யெ.யுக. கலா.௬.௭. (ய) மத்.யெ.யுக. (யுக) அப்.௪.௬. (யெ) மத்.௨௫.யெ. (யெ) யோவா.௧.யெ. (யெ) மத்.௨௫. ௨௬. (௨௬) மத்.௨௫. ௨௬. (௨௨) ௨.சாமு.௧.யெ. யோபு.யெ.௬. மத்.௨௫. ௨௬. (௨௬) மத்.யுக.யெ.

தன் பணிவிடைக்காரனைப் பருவகாலத்தில் அனுப்ப, அந்தத்தோட்டக்காரர் இவனை அடித்து, வக வேறுமையாக அனுப்பிவிட்டார்கள்.—பின்பு அவன் வேறொரு பணிவிடைக்காரனை அனுப்பினான்: அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வேறுமையாக அனுப்பிவிட்டார்கள்.—பின்பு அவன் மூன்றாம் பணிவிடைக்காரனை அனுப்பினான்: அவனையும் அவர்கள்காயப்படுத்தித் துரத்தினார்கள்.—அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எசமானன், நான் என்னசெய்வேன், எனது அன்பானகுமாரனை அனுப்புவேன்: அவர்கள் அவனைக்கண்டு மதிக்கக்கூடுமென்று யசுரன்.—தோட்டக்காரர் அவனைக் கண்டபொழுது, இவனை சுதந்தரவாளி: இவனைக்கொலைசெய்வோம்வாருங்கள், அப்பொழுது சுதந்தரம் எங்களுக்குரித்தாகுமென்று தங்களுக்குள்ளேயேசித்துக்கொண்டு, —அவனைத் திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள். திராட்சத்தோட்டத்தின் எசமானன் அவர்களை வக என்னசெய்வான்.—அவன்வந்து, அந்தத் தோட்டக்காரரைச்சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மறுபேர்கையில் ஒப்பிப்பானென்றார். அவர்கள் அதைக்கேட்டமாதிரித்தில் அப்படியாகாதிருப்பது என்றார்கள்.—அவர், அவர்களமேற் பார்வைசெலுத்தி, “வீடுகெட்டுகிறவர்கள் தள்ளிவிட்டகல், கோடிக்குத்தலைக்கல்லாயிற்று,” என்னும் விஷயத்தைவசனத்தின் தாற்பரியமென்ன.—அந்தக்கல்லின் மேல்விழுமிறவனெவனோ, அவன்நொறுக்கப்படுவான்; அது எவன்மேல்விழுமோ, அவன் நொறுங்குண்டானென்றார்.

வக பிரதான ஆசாரியரும் வேதபாரகருத்தங்களுக்குவிரோதமாக அந்தஉவமையைப்பேசினாரென்றுணர்ந்து, அத்தருணத்தில் அவரைப்பிடிக்கவிரும்பியிருந்த சனங்களுக்குப் பயந்தார்கள்.—பின்பு அவர்கள் அவரை உற்றுப்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்பிக்கும்படி, அவருடைய வாக்கில்குற்றங்கண்டுபிடிக்கத்தக்கதாகத் தங்களை நேர்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிறவேவுகாரரை அனுப்பினார்கள்.—இவர்கள் அவரைநோக்கி, போதகரே, நீர் உண்மைபேசி உபதேசித்து வருகிறீர், முகம்பாராமல் தேவன் அருளிய மார்க்கத்தை உண்மையாய்ப்போதிக்கிறீர், இது எங்களுக்குத்தொழி உதயம்.—இராசாவுக்கு வரிடொடுப்பது நியாயமோ, உக அல்லவோவென்று கேட்டார்கள்.—அவர் அவர்களுடைய சூதை அறிந்து, அவர்களைநோக்கி, நீங்கள் என்னை ஏன்சோதிக்கிறீர்கள்: தேனறியக் உசகாசை எனக்குக் காண்பியுங்கள்.—அதிலிருக்கிற ரூபமும் மேலெழுத்தும் ஆருடையவைகளென்று கேட்க, அவை இராசாவுடையவைகளென்று உடு உத்தரஞ்சொன்னார்கள்.—அவர், ஆதலால் நீங்கள் இராசாவுடையதை இராசாவுக்கும், தேவனு

டையதைத் தேவனுக்குஞ் செலுத்துவகளைன்றார்.—அவர்கள் அவரைச் சனங்களுக்கு உசமுன்பாக ஒருவாக்கிலும் அகப்படுத்தக்கூடாமல், அவருடைய உத்தரத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டுப்பேசாமல் இருந்தார்கள்.

மரித்தோரினின்று உயிர்த்தெழுதவல்லையென் உஎறு மறுக்கிற சதுசேயரிற் சிலர் அவரிடத்தில்வந்து, அவரைநோக்கி,—போதகரே, புருஷன் ஒருஉவன் பிள்ளைகளில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவனுக்குச் சந்தானவிருத்தியுண்டாக்கும்படி அவனுடையமனைவிய விவாகம்பண்ணவேண்டுகென்று மோசே எழுதினாரே.—இப்படிக்குச் சகோதரர் ஏழுபேர் இடகருந்தார்கள்: அவர்களில் மூத்தவன்விவாகம்பண்ணிப்பிள்ளையில்லாமல் இறந்துபோக,—பின்பு கூலிரண்டாஞ்சகோதரன் அவனைவிவாகம்பண்ணி அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.—மூன்றாஞ்சகோதரனும் அவனைவிவாகம்பண்ணினான்; இவ்விறமாய் ஏழுபேரும் அவனைவிவாகம்பண்ணிப்பிள்ளைபெறாமல் இறந்துபோனார்கள்.—எல்லாருக்கும் பின் அந்தஸ்திரியும் இறந்துபோகினான்.—இப்படி ஏழுபேரும் அவனைவிவாகம்பண்ணினவர்களாயிருக்க, மரித்தோரினின்று ஏழுந் திருக்குங்காலத்தில் அவன் எவனுக்கு மனைவியாயிருப்பானென்று கேட்க,—யேசு அவர்களுக்குத்தரமாக, இந்தலோகத்தின்பிள்ளைகள் பெண்கொண்டு கொடுத்தும்வருகிறார்கள்.—பரலோகத்தையும், மரித்தோரினின்று ஏழுதலையும் பெற்றுக்கொள்ளப்பாத்திராக எண்ணப்பட்டவர்களோ, பெண்கொள்வதுங் கொடுப்பதுமில்லை.—இவர்கள் இனிமரியார்கள்: இவர்கள் மரித்தோரினின்று உயிர்த்தெழுந்திருப்பவர்களாகி, தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறார்கள்.—கர்த்தர், “ஆயி கவரகாயின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறார்,” என்று மோசே முட்செடியின் விருத்தாந்தத்திற்சொன்னதினால், மரித்தோர் ஏழுந் திருப்பார்களைப்பதற்குப்பிரமாணங்கொடுத்தான்.—அவர் மரித்தோரின தேவனல்ல, சீவனுள்ளோரின தேவனுயிருக்கிறார்: எல்லாரும் அவருக்குச்சீவித்திருக்கிறார்களென்றார்.

வேதபாரகரிற் சிலர் அதைக்கேட்டு, போதககரே, நன்றாகச் சொன்னீரென்றார்கள்.—பின்பு சில அவர்கள் அவரிடத்தில் வேறொன்றையுங்கேட்கத் துணியவில்லை.—மேலும் அவர் அவர்களை சகநோக்கி, கிறிஸ்து தாவீதின் புத்திரனென்று அவர்கள் சொல்வதைப்படி.—“கர்த்தர் என் ஆண்டவரைநோக்கி, நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதபீடமாக்கும்வரைக்கும்—நீர் என் சகவலப்பாரிசத்தில்வீற்றிரும்,” என்பதைச்சொன்னாரென்று தாவீதுதானே சங்கீத புத்தகத்தில்

(யெ) சங்.ாய்.உ.உ. (யெ) தானி.உ.கூ.கூ. (உக) மத்.உ.உ.வக. (உச) மத்.யெ.உ.உ. (உஎ) மத்.உ.உ.உக. அப்.உக.கூ.அ. (உஅ) உபா.உடு.டு. (கக) க.கொரி.யெ.ச.உ.சக.டு.உ. க.யோவா.க.உ. ரோ.அ.உக. (கஎ) யாத்.கூ.க. (கஆ) ரோ.கூ.யெ.வக. (சக) மத்.உ.உ.ச.உ. (சக) சங்.ாய்.க. அப்.உ.கூ.டு.

தில்லையா; நீ ஒத்ததண்டனைக்குட்பட்டாய்.—
 ௪௧ நாம் இதற்குப்பாத்திரர்; நமது கிரியைகளுக்குத்
 தக்கபலனைப்பெற்றோம்: இவரோ, தகாததொன்
 றையுஞ் செய்யவில்லையென்று அவனைக் கண்
 ௪௨ டித்தான்.—பின்பு அவன் யேசுவை நோக்கி,
 கர்த்தாவே, நீர் உம்முடைய இராச்சியத்திற்
 பிரவேசிக்கும்பொழுது அடியேனை நினைந்தரு
 ௪௩ ளுமென்றான்.—யேசு அவனைநோக்கி, இன்
 றைக்கு நீ என்னுடனே பரதீசில் இருப்பாயென்
 றுமெய்யாக உனக்குச்சொல்லுகிறேனென்றார்.—
 ௪௪ பின்பு ஏறக்குறைய ஆறாம்மணிநேரந்தொடங்
 கி, ஒன்பதாம் மணிநேரம்வரைக்கும் அந்தத்தே
 ௪௫ சத்தில் எங்கும் அந்தகாரமுண்டாயிற்று.—சூரியன்
 இரண்டாறு தேவாலயத்தின் திரைச்சீலை
 இரண்டாக நடுவிலேகிழிந்தது.

௪௬ யேசு மிகுந்தசத்தமிட்டு, பிதாவே, உம்மு
 டைய கைகளில் என் ஆவியை ஒப்பிக்கிறே
 னென்றார்: இவைகளைச்சொல்லியபின்பு ஆவி
 ௪௭ யைவிட்டார்.—நூறுசேவகருக்கதிபதி நடந்த
 வைகளைக்கண்டு, மெய்யாக இந்தமனுஷன் நீதி
 ௪௮ மானென்றுசொல்லித் தேவனைத்துதித்தான்.—
 அன்றியும் அந்தக்காட்சியைப்பார்க்கக்கூடியவ்
 திருந்த சனங்களெல்லாருஞ் சம்பலித்தவைகளை
 ௪௯ ப்பார்த்தபொழுது, தங்கள் தங்கள் மார்பில் அடித்
 துக்கொண்டு திரும்பினார்கள்.—அவருக்கு அறி
 முகமானவர்கள் சகலரும், கலிலேயாவின்
 அவருக்குப் பின்வந்த ஸ்திரிகளும் தூரத்திலே
 நின்று, அந்தவிசேஷங்களைப் பார்த்தார்கள்.

௫௦ மற்றவர்களுடைய ஆலோசனைக்குக் கிரியைக்
 கும் உடன்படாமல், தேவனுடைய ஆளுகை
 ௫௧ யைக் காத்திருந்தவனும்,—பூதருடைய பட்டண
 மாகிய அரிமத்தியாவிலுள்ளவனும், உத்தமனும்,
 ௫௨ நீதிமானும், மந்திரியுமாகிய யோசேப்பு,—யாத்தி
 னிடத்திற் போய், யேசுவின் சரீரத்தைக்கொ
 ௫௩ டுக்கும்படி வேண்டிக்கொண்டான்.—பின்பு அவன்
 அதை இறக்கி, மெல்லியபுடைவையிற்
 சுற்றி, கல்லில் வெட்டப்பட்டதும், ஒருக்கா
 ளும் ஒருவரையும் வைக்கப்படாததுமாகிய ஒருபி
 ௫௪ ரேதவறையிலேவைத்தான்.—அந்தநாள் ஆயத்த
 ௫௫ நாளாயிருந்தது, ஓய்வுநாள் சமீபமாயிற்று.—கவி
 லேயாவிலிருந்து அவருடனேவந்த ஸ்திரிகளும்
 பின்னேபோய், பிரேதவறையையும், அவருடைய
 ௫௬ சரீரம் அடக்கம் பண்ணப்பட்டவகையையும்
 பார்த்து; திரும்பிவந்து, சுகந்த திரவியங்களுயும்
 பரிமாண தைலங்களையும் ஆயத்தப்படுத்தி, பின்பு
 கட்டளைப்படி ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

௨௪. அதிகாரம்.

௧. கிறிஸ்து மரித்தோரைநீங்கி எழுந்தசெய்தியைத்
 தேவதூதர் வெளிப்படுத்தல்: ௧. ஸ்திரிகள் அந்
 தச்செய்தியைச் சீஷருக்குத்தெரிவித்தல்: ௫௬.

எம்மாவு ஊருக்குப் போயிருந்த இரண்டு சீஷ
 ருக்குக் கிறிஸ்துத் தரிசனமாகி, சம்பாஷித்தல்: ௬௬.
 அவர்கள் யெருஷலேமுக்குத்திரும்பிச் ச
 கலருக்கும் இச்செய்தியைத்தெரிவித்தல்: ௬௬.
 சீஷருக்குக் கிறிஸ்துத் தரிசனமாகி, போசனம்
 பண்ணி, உபதேசித்தல்: ௫௦. அவர்பரமண்ட
 லத்திற் கெழுந்தருள்.

வாரத்தின் முதலானாள் அதிகாலையில், அவர்
 கள் தாங்கள் ஆயத்தப்படுத்திய சுகந்ததிரவியங்
 களை எடுத்து, வேறுசில ஸ்திரிகளுடன் பிரேதவ
 ௨ றையினிடத்திற் சென்றார்கள்.—பிரேதவறையிலி
 ௩ ருந்து கல்புரட்டப்பட்டதைக் கண்டு,—அவர்
 ௪ கள் பிரவேசித்து, கர்த்தராகிய யேசுவின்
 சரீரத்தைக்காணாமல்,—அதைக்குறித்து மிகுந்த
 ௫ கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமான வஸ்
 திரங்களைத்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே
 ௬ நின்றார்கள்.—அவர்கள் பயந்து பூயிக்கு நேரே
 ௭ குனிந்து நிற்கையில், இவர்கள் அவர்களைநோக்
 ௮ கி, நீங்கள் மரித்தோரிடத்திற் சீவனுள்ளோரைத்
 தேடுகிறதென்ன.—அவர் இங்கிலையில்லை, எழுந்
 ௯ துவிட்டார்.—மனுபுத்திரன் பாலிகளான மனு
 ௧ ஷர்கையில் ஒப்பிக்கப்படவும், சிலுவையில் அ
 றையப்படவும், மூன்றாம்நாளில் எழுந்திருக்க
 ௨ வும்வேண்டுமென்று அவர் கலிலேயாவில் இருக்
 ௩ கையில் உங்களுடன் பேசினாரே, அதைநினைத்
 ௪ துக்கொள்ளுங்களென்று சொல்ல,—அவருடைய
 ௫ வாக்குகள் அவர்கள்நினைவில் வந்தன.—பின்பு
 ௬ அவர்கள் பிரேதவறையைவிட்டுத்திரும்பி, அந்
 ௭ தச்சங்குகளை எல்லாம் பதினொருவருக்கும், மற்ற
 ௮ றெல்லாருக்கும் அறிவித்தார்கள்.—அந்தச் சங்
 ௯ குகளை அப்போஸ்தலருக்குத்தெரிவித்தவர்கள்,
 ௧ மத்தலீனிமரியாளும், யோவன்னாரும், யாக்கோ
 ௨ பின் மாதாகிய மரியாளும், இவர்களுடனே
 ௩ இருந்த மற்ற ஸ்திரிகளும்.—அவர்கள் இவ்
 ௪ வர்கள் வாக்குகளைக் கட்டுக்கதைகளென்றெண்
 ௫ ணி, அவைகளை நம்பவில்லை.—அப்பொழுது ௫௨
 ௬ பேதரு எழுந்து, பிரேதவறையினிடத்திற்கு ஓ
 ௭ டி, குனிந்து, வஸ்திரங்கள்மாத்திரம் வைத்திருப்
 ௮ பதைக்கண்டு, நடந்தவைகளைக்குறித்துத் தன்
 ௯ னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனார்.

அந்தத்தினத்தில் அவர்களில் இரண்டுபேர், ௫௬
 யெருஷலேமுக்கு ஆறுநாழிகைவழி தூரத்திலுள்
 ௭ எம்மாவு கிராமத்திற்குப்போகையில்,—நடல் ௫௪
 தகாரியங்கள் யாவையும் குறித்து ஒருவரோடொ
 ௮ ருவர் பேசிக்கொண்டார்கள்.—அவர்கள் சம்பா
 ௯ ஷண்பண்ணி வினாவுகிறபொழுது, யேசு தா
 ௧ மே சமீபித்துவந்து, அவர்களுடனே நடந்தார்.—
 ௨ ஆனாலும் அவரை அவர்கள் அறியாதபடி அவர் ௫௬
 ௩ களுடைய கண்கள் மறைக்கப்பட்டன.—அவர் ௫௭
 ௪ அவர்களைநோக்கி, நீங்கள் துக்கமாய் வழிநடந்

(௪௪) மத்.௨௭.௪௫. (௪௫) மத்.௨௭.௫௧. (௪௬) சங்.௬௬.௫. ௧.பேதரு.௨.௨௬. மத்.௨௭.௫௦. (௪௭) மத்.௨௭.௫௧. (௪௮) சங்.௬௭.௫௧. மத்.௨௭.௫௫. (௫௦) மாற்.௫௫.௪௬. (௫௧) மத்.௨௭.௫௭. (௫௨) மத்.௨௭.௫௬. (௫௩) மத்.௨௭.௬௨. (௫௪) மாற்.௫௫.௪௭. (௫௫) மாற்.௫௬. ௧. யாத்.௨.௫. ௫.—(௨௪) அதிக. ௧. மத்.௨௮. ௧. (௨) மத்.௨௮. ௨. (௩) மாற்.௫௬. ௫. (௪) யோவா.௨.௫. ௫௨. அப். ௧. ௫. (௭) மத்.௫௬. ௨. ௧. மாற்.௮. ௬. (௮) யோவா.௨. ௨. ௨. (௯) மத்.௨௮. ௮. (௧௦) மாற். ௫௬. ௫. (௧௧) யோவா.௨. ௫. ௬. (௧௨) மாற்.௫௬. ௫. ௨. (௧௩) மத்.௫௮. ௨. ௫. (௧௪) யோவா.௨. ௫. ௪.

னதை நான் உங்களுக்கு அனுப்புவேன்: ஆதலால் நீங்கள் உன்னதத்திலிருந்து வல்லமையைப் பெறும்வரைக்கும் யெரூஷலேம் நகரத்திலே தரித்திருக்கின்றீர்.

ஆசீர்வதிக்கையில் அவர் அவர்களை விட்டுப் பிரிந்து, பரமண்டலத்திற்கு ஏற்றப்பட்டார்.—பின்பு இவ் அவர்கள் அவரைத் தொழுதுகொண்டு, மகா சந்தோஷத்தோடே யெரூஷலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.—அவர்கள் இடைவிடாமல் தேவா இடையத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்தார்கள். ஆமென்.

(இல) அப்.க.லெ. (இக) உ.இரா.உ.லெ. மாற்.லெ.லெ. அப்.க.க. ஏபே.ச.அ. (இஉ) மத்.உஅ.க.லெ. (இக) அப்.உ.சசு. அப்.இ.சஉ.

னோ எங்கள் சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறதில் உடலை.—பூலோககாரியங்களை நான் உங்களுக்குச் சொல்லுகிறபொழுது நீங்கள் விசுவாசியாதே போனால், பரலோககாரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்.—பரமண்டலத்திலிருந்திருக்கின்றவனும், பரமண்டலத்திலிருப்பவனுமாகிய மனுபுத்திரனேயன்றி, ஒருவனும் பரமண்டலத்துக்கு ஏறவில்லைவே.

யச மோசேவனத்திற் சரூபத்தை உயர்த்தினது போல, மனுபுத்திரனும் உயர்த்தப்படவேண்டியும்.—அதினால் அவனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன்கெட்டுப்போகாமல் நித்தியசீவனைப் பெறுவான்.

யச தேவன், தமது ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவனெவனோ, அவன்கெட்டுப்போகாமல் நித்தியசீவனை அடையும்படி அவரையேகொடுக்கிறதற்கு, இவ்வளவாய் உலகத்தாரில் அன்பு வைவதென தார்.—உலகத்தாரைத் தண்டிக்கிறதற்கல்ல, அவர் மூலமாய் உலகத்தாரை இரட்சிக்கிறதற்கே தேவன் தமது குமாரனை உலகத்தில் அனுப்பினார்.

யச அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குப் பட்டான்: அவரை விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேரான குமாரனுடைய நாமத்தில் விசுவாசியாதபடியினால், அவன் இப்பொழுதேயுடைய தண்டனைக்குத் தீர்க்கப்பட்டிருக்கிறான்.—ஒளி உலகத்திலேவந்திருந்தும், மனுஷர் தங்கள் கிரியைகள் தீமையுள்ளவைகளாயிருப்பதினால் அந்த ஒளியிலும் இருளைவிரும்புகிறார்கள், இதுவே உய்தண்டனைத்தீர்ப்புக்குக் காரணம்.—தூர்க்கிரியை செய்கிறவன் எவனுள் தன்கிரியைகள் கண்டிக்கப்பட்டாதபடி, ஒளியைவெறுத்து, அதினிடத்திற் உகசேரான்.—உண்மையாய் நடக்கிறவன் தன்கிரியைகள் தேவனுடைய சித்தத்தின்படி செய்யப்பட்டவைகளைன்று வெளிப்படுத்துமபடிக்கு ஒளியிலே சேருகிறனென்பதை மெய்யாய் நான் உணக்குச்சொல்லுகிறேனென்றார்.

உஉ அதன்பின்பு யேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா நாட்டுக்குள்ளேவந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்தார்.

உக அன்றியும் யோவானும், சாவிமூரைச்சேர்ந்த ஐனோனிலே மிருத்த சலமிருந்தபடியால் அங்கே ஞானஸ்நானம் கொடுத்துவந்தான். சனங்கள் உச போய், ஞானஸ்நானம் பெற்றார்கள்.—அக்காலத்தில் யோவான் காவலில்வைக்கப்பட்டவில்லை.

உடு பின்பு யோவானுடைய சீஷரிற் சிலரும் யூத

ருஞ் சத்திகரித்தலைக்குறித்து வாக்குவாதம் பண்ணி,—அவர்கள் யோவானிடத்தில்வந்து, இரபீ, உக உம்முடனே யோர்தானின் அக்கரையில் ஒருவர் இருந்தார், நீரும் அவரைக்குறித்துச்சாட்சியிட்டீர்; பாரும், அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்திலே போகிறார்களென்று சொல்ல,—யோவான் உத்தரமாய், பரமண்டலத்தினின்ற அருளப்படாவிட்டால் எத்தமனுஷனும் யாதொன்றையும் பெறமாட்டான்.—நான்கிறிஸ்துவல்ல, அவருக்குமுன்னாக அனுப்பப்பட்டவனாயிருக்கிறேனென்று நான் சொன்னேன், அதற்காக நீங்கள் எனக்குச்சாட்சிகள்.—மணவாட்டியையுடையவனே மணவாளன்: ம உகணவாளனுடையதோழன் நின்ற, அவனுடைய சொல்லைக் கேட்க மிகவுஞ் சந்தோஷப்படுகிறான்: இப்பொழுது என்னுடைய இறந்தச்சந்தோஷம் யூரணமாயிற்று.—அவர் பெருகவும், நான் கூடுகிறுக்கவும் வேண்டும்.—உண்ணத்தினின்றும் வகருகிறவர் எல்லாரிலும் மேலானவர்: யூரியிலிருந்து தோன்றினவன் பூலோகத்தான், அவன் பூலோகத்தைக்குறித்துப்பேசுவான்: பரலோகத்தினின்றும் வருபவர் எல்லாரிலும் மேலானவர்.—அவர்கண்டு, கேட்டவற்றிற்கே சாட்சிகொடுக்கிறார்; ஆனாலும் ஒருவரும் அவருடைய சாட்சியை அங்கிகரிக்கவில்லை.—அவருடைய சாட்சியை அங்கிகரித்தவன், தேவன் சத்தியமுள்ளவரென்று நிச்சயப்படுத்துகிறான்.—தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வாக்குளைப்பேசுகிறார்: தேவன் தமது ஆவியை அளவில்லாமல் அவருக்குக் கொடுக்கிறார்.—பிதா கடு குமாரனேசிக்கிறார், சகலத்தையும் அவர்கையில் ஒப்பித்தார்.—குமாரனிடத்தில் விசுவாசம் வைக்கிறவன் நித்திய சீவனுக்குரியவன்: குமாரனை விசுவாசியாதவன் சீவனைக்காண்பதில்லை; அவன்மேல் தேவனுடைய குரோதத் தங்குகின்றதென்றான்.

சு. அதிகாரம்.

க. கிறிஸ்து ஷமாரிய ஸ்திரியுடனே சம்பாஷித்தல்: உக. அவன் நகரத்திற் போய் அவரைக்குறித்துச் செய்தி தெரிவித்தல்: கூக. கிறிஸ்து வேளாண்மையை உவமித்தல்: கூக. நகரத்தாரிற் சிலர்வந்து கிறிஸ்துவை விசுவாசித்தல்: சக. கிறிஸ்து கலிலேயாதேசத்துக்குப் புறப்படல்: சக. கப்பர்நாகடில் அவர் ஒரு அதிபதியின் மகளைச்சொஸ்தப்படுத்தல்.

அக்காலத்திலே, யோவானிலும் யேசு அகே க

(யக) நீதி.கூ.ச. நீதி.யக.உ.அ. அ.ப.உ.க.ச. க.கொரி.யி.சு.எ. எ.பே.ச.க.யி. (யச) எண்.உ.க.க. அதி.அ.உ.அ. (யக) ரோ.சு.அ. க.யோவா.ச.க. (யஎ) லூக்.க.சு.அ. அதி.சு.சு. க.யோவா.ச.யி. (யச) அதி.சு.உ.அ. அதி.சு.சு.யி.ச.எ. அதி.உ.யி.க.க. (யக) அதி.க.ச.கூ.யி.யக. அதி.அ.யி.உ. (உய) யோபு.உ.ச.யி.யக. எ.பே.சு.யி.க. (உக) க.சாமு.க.ச. மத்.கூ.சு. (உச) மத்.யி.ச.கூ. (உக) அதி.க.எ.யி.சு.எ.க.ச. (உஎ) க.கொரி.ச.எ. எ.பி.சு.ச. யாக்.க.யி.எ. (உஅ) அதி.க.உ.யி.எ. மல்.கூ.க. மாற்.க.உ. (உக) மத்.உ.உ.உ. உ.கொரி.யி.க.உ. எ.பே.சு.உ.சு.உ.க. வெளி.உ.க.க. உன்.சு.க. (கக) மத்.உ.அ.யி. ரோ.கூ.சு. க.கொரி.யி.சு.எ. அதி.க.கூ. எ.பே.சு.உ.க. பிலி.உ.க. (கஉ) அதி.அ.உ.க. (கக) ரோ.கூ.ச. க.யோவா.சு.யி. (கச) அதி.எ.யி.க. அதி.க.யி.க. (கடு) மத்.யி.க.உ.எ. மத்.உ.அ.யி. லூக்.யி.உ.உ. அதி.சு.உ.யி.உ. அதி.யி.க.கூ. அதி.யி.எ.உ. எ.பி.உ.அ. (கசு) அபகூ.உ.ச. அதி.க.யி.உ. அதி.க.சு.எ. ரோ.க.யி.எ. க.யோவா.சு.யி.—(ச. அதி. க.) அதி.கூ.உ.உ.உ.க.

கன்; அவைகள் அறுப்புக்கு இப்பொழுதும் வெண்மையாயிருக்கின்றனவென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—அறுக்கிறவன் உலியைவாங்கி, நித்தியசீவனுக்கேற்ற பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்: அதினால் விதைக்கிறவனும் அறுக்கிறவனுங் கூடச்சந்தோஷப்படுகிறார்கள்.—இப்படியே, ஒருவன் விதைக்கிறான், வேறொருவன் அறுக்கிறானென்னும் பழமொழி மெய்ப்படுகின்றது.—நீங்கள் பிரயாசப்படாமல் விளைந்த பயிரை அறுக்கும்படி நான் உங்களை அனுப்பினேன்: மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், நீங்கள் அவர்களுடைய பிரயாசத்தின்பலனைப்பெற்றுக்கொண்டீர்களென்றார்.

கக அந்தஸ்திரி, நான் செய்தயாவையும் எனக்குச்சொன்னாரென்று சாட்சியிட்ட வாக்கினிமித்தம், அந்த நகரத்தாரிலுள்ள ஷுமாரியரில் அசுய நேகர் அவரை விசுவாசித்தார்கள்.—ஷுமாரியர் அவரிடத்திலேவந்து, தங்களிடத்தில் தற்கும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்: அதினால் அவர் இரண்டொரு அங்கேதங்கினார்.—அவருடைய உபதேசத்தினிமித்தம்பின்னும் வெகுமனுஷர் சஉ விசுவாசித்து,—ஸ்திரியைநோக்கி, உன்சொல்லிலைலேமாத்திரமல்ல, நாங்கனும் அவருடைய உபதேசத்தைக் கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலக ரட்சகரென்றறிந்து விசுவாசிக்கிறோமென்றார்கள்.

கக இரண்டொருசென்றபின்பு, அவர் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுக்கல்லையாவுக்குப்போனார்.—நீர்க்கதிரி, தன் சென்மதேசத்திற்கனம் பெருனென்று யேசு தாமே சொல்லியிருந்தார்.—அவர்கல்லையாவிற்கேந்தப்பொழுது, உற்சவத்திற்குப்போய், யெரூஷலேமில் அவர் உற்சவத்திலேசெய்த யாவையும்பார்த்திருந்த கல்லையர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்.—பின்பு யேசு, தாம் சலத்தைத்திராட்சரசமாக்கின கல்லையாவிலுள்ள காணாவுக்குத்திரும்பவும் போனார். அப்பொழுது கப்பர்நாகமில் இராசசங்கத்தான் ஒருவனுடைய புத்திரன் வருத்தமாய்சொருந்தான்.—யேசு யூதேயாவின் கல்லையாவில்வந்ததை அந்தமனுஷன் கேள்விப்பட்டவுடனே, அவரிடத்திற்குப்போய், தன்புத்திரனுக்கு மரணஞ் சமீபித்திருந்தபடியினால் அவனைச் சொஸ்தமாகும்படி வரவேண்டுமென்று அவசார வேண்டிக்கொண்டான்.—யேசு அவனை நோக்கி, நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையுங்காணவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்களென்று சொல்ல, —இராசசங்கத்தான் கர்த்தாவே, என் பிள்ளைசாவதற்குமுன்னே வாருமென்று சொன்னார்.—யேசு அவனிடத்தில், போ; உன் மகன் உயிரோடிருக்கிறானென்றார். யேசு தனக்குச் சொல்லியவாக்கை நம்பி, அந்தமனுஷன் போகினான்.—அவன்போகையில் அவனுடைய பணிவி

டைக்காரர் அவனுக்கெதிராகவந்து, உம்முடைய புத்திரன் உயிரோடிருக்கிறானென்றறிவித்தார்கள்.—எந்தனைமணிநேரத்தில் அவன் சொஸ்தமடையத்தொடங்கினானென்று அவர்களிடத்தில் விசாரித்தப்பொழுது, அவர்கள், நேற்று ஏழாமணிநேரத்திலே சுரம் அவனைவிட்டு நீங்கித்திரும்பினார்கள்.—அந்தநேரம், உன் மகன் உயிரோடிருக்கிறானென்று யேசு தனக்குச்சொல்லிய நேரமேயென்று பிதா அறிந்து, அவனும், அவன்விட்டாரனைவரும் விசுவாசிகளானார்கள்.—யேசு, யூதேயாவின் அறிந்து கல்லையாவுக்குத்திரும்பிவந்தப்பொழுது, இந்த இரண்டாம் அற்புதத்தைச்செய்தார்.

டு. அதிகாரம்.

க. முப்பத்தெட்டுவருஷம் வருத்தமாயிருந்த ஒருமனுஷனை ஓய்வுகாளிலே சொஸ்தமாக்கல்: யி. கிறிஸ்து யூதரைக்கடிந்து போதித்தல்: கக. யோவானும், பரமபிதாவும், வேதநூல்களுக்கிறிஸ்துவுக்குச் சாட்சியிடல்.

அதன்பின்பு யூதருடைய உற்சவம்வந்தது; யேசு யெரூஷலேமுக்குப் போனார்.—யெரூஷலேம் நகரத்தில் ஆட்டுவாசலின் சமீபத்தில், எபிரேயுபாஷையிலே பேதெஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் இருக்கின்றது; அதற்கு ஐந்துமடைப்பக்களுண்டு.—அவைகளிலே குருடர், சப்பானிகள், சும்பின உறுப்பையுடையவர்கள் முதலான அநேகவியாதிக்காரர் கிடந்து, சலம் அசைவதை எதிர்பார்த்திருந்தார்கள்.—விசேஷகாலத்திலே தேவதூதன் ஒருவன் அந்தக்குளத்திலிறங்கி, சலத்தைக் கலக்குவான்: சலம் கலக்கப்பட்டபின்பு முதல் அதிலிறங்குகிறவன் எவனோ, அவன் எந்த வியாதியையுடையவனாயிருந்தாலுஞ்சொஸ்தமடைவான்.—அக்காலத்தில் முப்பத்தெட்டுவருஷம் வியாதியாயிருந்த ஒருமனுஷன் அங்கேயிருந்தான்.—அவன் கிடப்பதை யேசுகண்டு, அவன் அநேகநாளாக வருத்தமடைந்தானென்றறிந்து, அவனைநோக்கி, நீ சொஸ்தமடைய விரும்புகிறாயாவென்று கேட்க, —பிணியாளன் அவருக்குத்தரமாய், கர்த்தாவே, சலம் கலக்கப்படுகிறப்பொழுது என்னைக்குளத்திற்கொண்டுபோய்விடுகிறதற்கு ஒருவருமில்லை: காண்நடந்துபோகிறதற்குமுன்னமேவேறொருவன் இறங்குவானென்றான்.—யேசு அவனைநோக்கி, நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று.—உடனே அந்தமனுஷன் சொஸ்தமடைந்து, தன்படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துபோனான்: அந்தநாள் ஓய்வுநாள்.

யூதர், சொஸ்தமடைந்தவனை நோக்கி, இது யிஓய்வுநாள்: நீ உன் படுக்கையை எடுத்துப்போவது நியாயமல்லவென்று சொல்ல, —அவர்களுக்குத்தரமாய் அவன், என்னைச் சொஸ்தப்படுத்தினவார் உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச்சொன்னாரென்றான்.—அதற்கு

(கக) தானி. யெ.க. (சஉ) க.யோவா.ச.யெ. (சச) மத்.யெ.டு.எ. (சடு) அதி.உ.உ.க. உபா.யெ.யெ. (சசு) அதி.உ.க. யெ. (சஅ) க.கொரி.க.உ.உ.—(டு) அதி. க.) லேவி.உ.க.உ. உபா.யெ.க. (உ) நிகி.க.க. (அ) மத்.க.க. (க) அதி.க.யெ. (ய) யாத்.உ.யெ. நிகி.யெ.யெ. எரே.யெ.உ.சு., மத்.யெ.உ.உ. மாற்.உ.உ.சு. லூக்.சு.உ.

தைப்புசித்து, என் இரத்தத்தைப்பான்மபண்ணு கிறவன் என்னிலும், நான் அவனிலும் வாசம்பண்ணினுவதன் டு.-என்னை அனுப்பினவேனுள்னபிதாவினால் நான் சிவித்திருக்கிற பிரகாரம், என்னைப் பிடிபுசித்திருக்கிறவனும் என் னாற் சிவிப்பான்.—இதுவே வானத்தினின்றும் இறங்கின ஆகாரம்: இது உல்கள் பிதாக்கள் புசித்த மன்னுவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே: இந்த அப்பத்தைப் புசிப்பவன் சதா காலமும் உயிரோடிருப்பானென்றார்.—இக்கப்பர்நாகுகியிலுள்ள ஆலயத்தில் அவர் உபதேசுய சிக்கையில் இவைகளைச் சொன்னார்.—அப்பொழுது அவருடைய சீஷரில் அநேகர் அவைகளைக்கேட்டமாதிரித்தில், இது கடினமான உபதேசம்; ஆர்கேட்பார்களைன்றார்கள்.—தம்முடைய சீஷர் அதைக் குறித்துக் குறைசொல்லுகிறார்களென்பதையே ச தமதுள்ளத்தில் அறிந்து, அவர்களைப்போகி, இது உல்களுக்கு இடமல்லவருவிக் கூட கின்றதா.—மனுபுத்திரன் தான் முன்னிருந்த ஸ்தானத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் கண்டாக்கூ லென்ன.—ஆவியே உயிர்ப்பிக்கிறது; மாமிசம் ஒன்றுக்கும் உதவாது: நான் உல்களுக்குச் சொல்லும் வாக்குகளே ஆவி, அவையே சிவன்.—கச ஆயினும் உல்களின் சிலர் விசுவாசிக்கிறதில்லை யென்றார். யே ச. விசுவாசமில்லாதவர்களின் னொரென்றும், தம்மைக்காட்டிக் கொடுப்பவனின் னொடுவென்றும் ஆகிமுதல் அறிந்தார்.—பின்னும் அவர், இதினியித்தம் ஒருவன் என்பிதாவினுடைய அருள் பெறவிட்டால் என்னிடத்தில் வரமாட்டானென்று உல்களுக்குச் சொன்னெனென்றார். கக அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனே கூடப்போகாமல் பின்வாங்கிப்போகினார்கள்.—அப்பொழுது யே ச பன்னிருவரையும் நோக்கி, நீங்களும் போக விரும்புகிறீர்களா கடி வென்று கேட்க, —சீமோன்பேதாரு உத்தரமாக, கித்தாவே, ஆரிடத்திற்குப்போவோம், நித்திய சிவனைத்தம் வாக்குகள் உம்மிடத்தில் உண்டுகூடு.—நீரே சிவனுள்ள தேவனுடைய குமாருகிய கிறிஸ்து என்று நான்கள் விசுவாசித்து, கிசீ எய் சயித்து அறிந்திருக்கிறோமென்றார்.—அப்பொழுது யே ச, பன்னிருவராகிய உல்களை நான்தெரிந்துகொள்வல்லையா, உல்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறானென்றார்.—பன்னிருவரில் ஒருவனாகிய சீமோனின் புத்திரன் யூதாஸ்காரியோத்துத் தம்மைக்காட்டிக் கொடுப்பவனாயிருந்தபடியினால், அவனைக் குறித்து இப்படிச் சொன்னார்.

எ. அதிகாரம்.

க. கிறிஸ்து யெருஸலேமுக்குப்போதல்: ஷச. தேவாலயத்திலே சனங்களைப் போதித்தல்: ௨௫.

வாதிகளுக்கு உத்தரஞ்சொல்லல்: ௩௨. அவர் சொல்லிய உபதேசத்தை விவரித்தல்: ௩௭. அவரைக் குறித்துச் சனங்கள் விசாரித்தல்: ௪௫. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் கிறிஸ்துவைக் குறித்து வாக்குவாதஞ்செய்தல்.

அதின்பின்பு யே ச யூதர் தம்மைக்கொலைசெய்ய யத்தேடினபடியினாலே யூதேயாநாட்டிற்குச் சஞ்சரிக்கவிரும்பாமல் கல்லேயாவிலே சஞ்சரித்து வந்தார்.—யூதரின் கூடார உற்சவஞ் சமீபமான உபொழுது, —அவருடைய சகோதரர் அவரைவிசுவாசியாததினால் அவரைகோக்கி, நீர் செங்கிறகிரியைகளை உம்முடைய சீஷரும் பார்த்தும்படி, நீர் இவ்விடம்விட்டு யூதேயாநாட்டுக்குப்போகவேண்டும்.—பிரபலமாயிருக்கவிரும்புகிற எவனும், அந்தமக்கத்தில் எந்தக்கிரியையையுஞ்செய்யான்.—நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உம்மை உலகத்திற்கு வெளிப்படுத்தவேண்டுமெயென்றார்கள்.—அவர்களுடனே யே ச, என்னுடைய காலம் இன்னும் வரவில்லை: உல்கள் காலமோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கின்றது.—உலகத்தார் உல்களைப்பகைக்கமாட்டார்கள்; அவர்களுடைய கிரியைகள் தீமையுள்ளவைகளைன்று நான் சாட்சியகிறபடியினால் என்னைப்பகைக்கிறார்கள்.—நீங்கள் இந்த உற்சவத்துக்குப் போங்கள்: என்னுடைய காலம் கிறைவேருதபடியால் நான் இந்த உற்சவத்துக்கு இப்பொழுதுபோகேனென்றார்.—இவைகளை அவர்களுடன் சொல்லி, பின்னுல் கல்லேயாநாட்டிலே தங்கினார்.

அவருடைய சகோதரர் புறப்பட்டபின்பு, அவரும் பிரசித்தமாயல்ல, அந்தாங்கமாய் உற்சவத்துக்குப்போனார்.—உற்சவத்திலே யூதர் அவரைத் தேடி, அவர் எங்கேயென்று கேட்டார்கள்.—அவ்விடத்தினால் சனங்களுக்குள்ளே மிகுந்த வாக்குவாதமுண்டாகி, சிலர் அவர்நல்லவரென்றும், சிலர் அப்படியல்ல, அவன் சனங்களை வஞ்சிக்கிறானென்றுஞ்சொல்லிக்கொண்டார்கள்.—யூதருக்குப்பயந்திருப்பதினால் ஒருவனாகியும் அவரைக் குறித்துப் பிரசித்தமாய்ப்பேசுதுணியவில்லை.

பாதி உற்சவம் நடந்தபின்பு யே ச தேவாலயசயத்துக்குப்போய் உபதேசம்பண்ணத்தொடங்கினார்.—யூதர் ஆச்சரியப்பட்டு, கல்லாதவனாகிய இவ்வன் எப்படிக்கல்விமானானென்று சொல்ல, —அவர்களுக்குத்தரமாக யே ச, நான் போதிக்கிற உபதேசம் என்னுடையதல்ல, என்னை அனுப்பினவருடையதாயிருக்கின்றது.—அவருடைய சித்தத்தை நிறைவேற்றவிரும்புகிறவனெவனோ, அவன், இந்த உபதேசத் தேவனலாயிர்தோ, நானும் ப்பேசுகிறேனெனவென்பதை அறிந்துகொள்ளுவான்.—நானும் ப்பேசுகிறவன் தனக்கேபுகழ்ச்சி

(௫௮) வச.௪௩.௫.௫. (க) வச.௧௧. மத்.௫.௧. (௧௨) மாற்.௫.௧.௫. அப்.௧.௧. எபே.௪.௮. (௧௩) உ.கொரி. ௩.௧. (௧௪) வச.௧௧. அதி.௨.௨.௪.௨. அதி.௫.௧.௫. (௧௫) வச.௪.௪.௪. (௧௬) வச.௧.௫. (௧௭) அப்.௫.௨.௫. (௧௮) மத்.௫.௧.௫. அதி.௧.௧. அதி.௫.௧.௨.௭. (எ) லூக்.௧.௫. அதி.௫.௧.௨.௭.—(எ. அதி. ௧.) அதி.௫.௧.௫. (௨) லேவீ.௨.௧.௧. (௩) மத்.௫.௨.௪. மாற்.௧.௧. அப்.௧.௫. (௫) மாற்.௨.௧. (௬) அதி.௨.௪. (௭) அதி.௫.௧.௫. அதி.௧.௫. (௮) அதி.௮.௨.௫. (௯) அதி.௫.௧.௫. (௧௦) அதி.௧.௫. மத்.௨.௧.௪. (௧௧) அதி.௧.௨.௨. (௧௨) மத்.௫.௧.௪. அப்.௨.௭. (௧௩) அதி.௧.௫. (௧௪) அதி.௮.௪. (௧௫) அதி.௫.௧.௫.

கனிவாவது, பரிசேயரிவாவது ஒருவனாயினும் சுக அவன்மேல் விசுவாசித்ததுண்டா.—வேதத்தை அறியாத இரத்தச்சனங்கள் சபிக்கப்பட்டவர்க ளென்றார்கள்.—இராத்திரிகாலத்தில் யேசு வி னிடத்தில் உந்த நிக்கோதேமு அவர்களுடன் இக இருந்தான்.—அவன் அவர்களை நோக்கி, ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன்செய்வ தை அறிந்துகொள்ளுகிறதற்குமுன்னமே, நம் முடைய நியாய சாஸ்திரம் அவனைத் தண்ட டுடனைக்குட்படுத்தலாமாவென்று கேட்க,—அவர் கள் உத்தரமாக அவனைநோக்கி, நீருக் கவிலைய னை, நீர் ஆராய்ந்துபாரும்: கவிலையாவின்னு ஒரு தீர்க்கதரிசியுந் தோன்றவில்லையெயென்றார் இக கள்.—பின்பு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீடு களுக்குப்போனார்கள்.

அ. அதிகாரம்.

க. விபசாரஞ்செய்தஸ்திரியை விடுவித்தல்: ௨௨. கிறிஸ்துத் தாம் உலகத்துக்கொளியென்று தெ ரிவித்தல்: ௨௧. யூதரோடே வாதானுவாதஞ் செய்தல்: ௩௩. ஆபிரகாமைக்குறித்துப் பேசல்: ௪௮. தாம் சுத்தமுடையவரென்றுகாட்டித் தே வாலயத்தினின்றும்புறப்படல்.

௨ யேசு ஒலீவமலைக்குப்போய்,—முறாநாட்கால யில் தேவாலயத்துக்குத் திரும்பிவந்தார், சனங் களெல்லாரும் அவரிடத்திற் சேர்ந்தார்கள்; அவர் உட்காந்து, அவர்களுக்கு உபதேசம்பண்ணி ௩ னார்.—அப்பொழுது விபசாரத்திற் கண்டுபிடிக்கப்பட்ட ஒருஸ்திரியை வேதபாரகரும் பரிசே யரும் அவரிடத்திற்கொண்டுவந்து, நடுவிலே நிறுத்தி,—அவரைநோக்கி, போதகரே, இந்தஸ்திரி விபசாரத்திற் பிடிக்கப்பட்டாள்.—இப்படிப்பட்டவர்கள் கல்லெறியப்பட்டவேண்டுமென்று மோசே நியாயசாஸ்திரத்தில் நமக்குக் கட்டணையிட்டிருக்கிறாரே. நீர் என்னசொல்லுகிறீர்கள் னார்கள்.—அவர்மேற் குற்றஞ் சமத்துதற்குக்காரணமாக அவரைச்சோதிக்கும்படி அவர்களிப்படிக்கேட்டார்கள். யேசு குனிந்து, விரவிலை தரையிலெழுதினார்.—அவர்கள் மேலும்மேலும் அவரிடத்திற் கேட்டபொழுது, அவர் நியமிர்ந்து, அவர்களைநோக்கி, உங்களிற் பாவமில்லாதவனெவனோ, அவன் முன்பு கல்லை இவன்மேல் எறியலாமென்று சொல்லி,—பின்பு நகுனிந்து தரையிலெழுதினார்.—அதைக் கேட்டவர்கள் தங்கள் தங்கள் மனச்சாட்சியாற் கடிந்துகொள்ளப்பட்டிடு, முதியோர்முதல், இளைஞர்வரைக்கும் ஒருவனொருவனை எல்லாரும் புறப்பட்டுப்போனார்கள்: யேசு தனித்திருந்தார், ௩ அந்தஸ்திரியும் நடுவிலேநின்றான்.—யேசு நியமிர்ந்து, அந்த ஸ்திரியையே யன்றி வேறொருவரையும் காணாமையால், அவர் அவனைநோக்கி,

ஸ்திரியே, உன்மேற் குற்றஞ்சமத்தினவர்கள் எங்கே; ஒருவனுகிலும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கவில்லையாவென்று கேட்க,—அவன், கர்த்தாவே, ஒருவனுயில்லையென்றான். யேசு அவனைநோக்கி, நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கமாட்டேன்: நீ போ, இனிப்பாவஞ்செய்யாதேயென்றார்.

யேசு திரும்பவுஞ் சனங்களைநோக்கி, நான் ௨௨ உலகத்தின் ஒளி: என்னைப்பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் சேவனாகிய ஒளியைப்பெற்றுக்கொள்ளுவானென்றார்.—பரிசேயர் அவரை ௨௧ நோக்கி, நீரே உம்மைக்குறித்துச்சாட்சியிடுகிறீர்; ஆதலால் உம்முடையசாட்சி மெய்யல்லவென்று சொல்லி,—யேசு அவர்களுக்குத்தரமாக, என்னைக்குறித்து நானே சாட்சியிட்டாலும், என் சாட்சிமெய்யாயிருக்கின்றது: நான் வந்த இடத்தையும், நான் போகுமிடத்தையும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ, நான் வந்த இடத்தையும், நான் போகுமிடத்தையும் அறியீர்கள்.—நீங்கள் ௨௩ மாயிசத்திற்கேற்கத் தீர்ப்புச் சொல்லுகிறீர்கள்; நான் ஒருவனையுக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை.—நான்மாத்திரமல்ல, நானும் என்னை ௨௪ அனுப்பினபிதாவும் ஒன்றாயிருக்கிறபடியினால், நான் தீர்ப்புச்சொன்னால் என்னுடைய தீர்ப்புச்சத்தியம்.—இரண்டுபேருடையசாட்சி அல் ௨௫ லெகிகரித்துக்கொள்ளத்தகுமென்று உங்கள் நியாய சாஸ்திரத்தில் எழுதியிருக்கின்றது.—நான் என் ௨௬ னைக்குறித்துச் சாட்சியிடுகிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச்சாட்சியிடுகிறாரென்றார்.—அப்பொழுது அவர்கள் அவரை ௨௭ நோக்கி, உம்முடைய பிதா எங்கேயென்றுகேட்க, யேசு உத்தரமாக, நீங்கள் என்னையும் என் பிதாவையும் அறியீர்கள்: என்னை அறிந்தீர்களானால், என் பிதாவையும் அறிந்திருப்பீர்களென்றார்.—தேவாலயத்தில் யேசு உபதேசம்பண்ணிப் ௨௮ பொக்கிஷசாலைவிலிருந்தபொழுது, இவ்வாக்குகளைச்சொன்னார்: அவருடைய நேரம் வராதபடியால், ஒருவரும் அவரைப்பிடிக்கவில்லை.—பின்பு யேசு அவர்களைநோக்கி, நான் போகி ௨௯ நேன், நீங்கள் என்னைத்தேடுவீர்கள், உங்கள் பாவங்களில் மரிப்பீர்கள்: நான்போகுமிடத்திற்கு நீங்கள் வரமாட்டீர்களென்றார்.—அப்பொழுது ௩௦ யூதர், இவன், நான்போகுமிடத்திற்கு நீங்கள் வரமாட்டீர்களென்கிறானே, தன்னைத்தான் கொலைசெய்வானென்றுபேசிக்கொண்டீர்கள்.—அவர் அவர்களைநோக்கி, நீங்களோ கீழே ௩௧ யுள்ளவர்கள்; நானோ மேலிருந்துவந்தவன்: நீங்கள்இப்பிரபஞ்சத்தார்; நானோ இப்பிரபஞ்சத்தானல்ல.—ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களி ௩௨ லேமரணமடைவீர்களென்று நான்உங்களுக்குச்

(௩௩)அதி.௩.௨.(௩௪)உபா.௧.௨௭.(௩௨) ஏசா.௧.௧.௨. அதி.௧.௪௧. வச.௪௧.—(௮.அதி.௩.) லேவி.௨.௩.௩. உபா. ௨.௭. ரோ.௨.௧.(௧)ரோ.௨.௨௨.(௨௧) லூக்.௧.௩௧.(௨௨) அதி.௧.௪.௩. அதி.௩.௩. (௩௩) அதி.௩.௧. (௨௪) அதி.௩.௧. (௨௫) அதி.௩.௧. (௨௬) அதி.௩.௧. (௨௭) அதி.௩.௧. (௨௮) அதி.௩.௧. (௨௯) அதி.௩.௧. (௩௦) அதி.௩.௧. (௩௧) அதி.௩.௧. (௩௨) அதி.௩.௧. (௩௩) அதி.௩.௧. (௩௪) அதி.௩.௧. (௩௫) அதி.௩.௧. (௩௬) அதி.௩.௧. (௩௭) அதி.௩.௧. (௩௮) அதி.௩.௧. (௩௯) அதி.௩.௧. (௪௦) அதி.௩.௧. (௪௧) அதி.௩.௧. (௪௨) அதி.௩.௧. (௪௩) அதி.௩.௧. (௪௪) அதி.௩.௧. (௪௫) அதி.௩.௧. (௪௬) அதி.௩.௧. (௪௭) அதி.௩.௧. (௪௮) அதி.௩.௧. (௪௯) அதி.௩.௧. (௫௦) அதி.௩.௧. (௫௧) அதி.௩.௧. (௫௨) அதி.௩.௧. (௫௩) அதி.௩.௧. (௫௪) அதி.௩.௧. (௫௫) அதி.௩.௧. (௫௬) அதி.௩.௧. (௫௭) அதி.௩.௧. (௫௮) அதி.௩.௧. (௫௯) அதி.௩.௧. (௬௦) அதி.௩.௧. (௬௧) அதி.௩.௧. (௬௨) அதி.௩.௧. (௬௩) அதி.௩.௧. (௬௪) அதி.௩.௧. (௬௫) அதி.௩.௧. (௬௬) அதி.௩.௧. (௬௭) அதி.௩.௧. (௬௮) அதி.௩.௧. (௬௯) அதி.௩.௧. (௭௦) அதி.௩.௧. (௭௧) அதி.௩.௧. (௭௨) அதி.௩.௧. (௭௩) அதி.௩.௧. (௭௪) அதி.௩.௧. (௭௫) அதி.௩.௧. (௭௬) அதி.௩.௧. (௭௭) அதி.௩.௧. (௭௮) அதி.௩.௧. (௭௯) அதி.௩.௧. (௮௦) அதி.௩.௧. (௮௧) அதி.௩.௧. (௮௨) அதி.௩.௧. (௮௩) அதி.௩.௧. (௮௪) அதி.௩.௧. (௮௫) அதி.௩.௧. (௮௬) அதி.௩.௧. (௮௭) அதி.௩.௧. (௮௮) அதி.௩.௧. (௮௯) அதி.௩.௧. (௯௦) அதி.௩.௧. (௯௧) அதி.௩.௧. (௯௨) அதி.௩.௧. (௯௩) அதி.௩.௧. (௯௪) அதி.௩.௧. (௯௫) அதி.௩.௧. (௯௬) அதி.௩.௧. (௯௭) அதி.௩.௧. (௯௮) அதி.௩.௧. (௯௯) அதி.௩.௧. (௧௦௦) அதி.௩.௧.

ஆடுகளைப்பிடித்து, அவைகளைச் சிதற அடிக்கும்.—கூலியான் கூலிக்காரனானபடியால் ஒடிப்போகிறான், ஆடுகளைக்குறித்துக் கவலைப்படுபான்.—நானே நல்லமேய்ப்பன், பிதாவானவர் என்னை அறிந்திருக்கிறதோபோலவும், நான் பிதாவின் அறிந்திருக்கிறதோபோலவும்,—நானும் என்னுடையவைகளை அறிந்தும், என்னுடையவைகளால் அறியப்பட்டும் இருக்கிறேன்: ஆடுகளிடையே நிகழும் என்சீவனையும் ஒப்பிக்கிறேன்.—இந்தக்கிடையிலுள்ளவைகளையென்றி, வேறுபாடுகளும் எனக்குண்டு: அவைகளையும் நான் நடத்திக் கொண்டு வரவேண்டும், அவைகள் என்ருரலுக்குச் செவிகொடுக்கும்: அப்பொழுது ஒரே ஆடுமெடுக்கூட்டமும், ஒரேமேய்ப்பனமாகும்.—நான் என் சீவனைத் திரும்பவும் அடையும்படி ஒப்பிக்கிறபடியினால், என்பிதா என்மேல் அன்பாயிற்றுக்கொண்டேன்.—ஒருவனும் என் உயிரைப் பறிக்க மாட்டான், நாளுகவே அதை ஒப்பிக்கிறேன். அதை ஒப்பிக்கிறதற்கும், அதைத்திரும்ப எடுக்கிறதற்கும் என்னிடத்தில் அதிகாரமுண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்திற் பெற்றுக்கொண்டேனென்றார்.

106 இந்த வாக்குகளினிடத்திற் திரும்பவும் யூதர்களுக்குள்ளே பிரிவுண்டாயிற்று.—அவர்களில் அநேகர், அவன் பிசாசுபிடித்தவன், பைத்தியகாரன்; நீங்களேன் அவனுக்குச்செவிகொடுக்கிறீர்களென்றார்கள்.—வேறுசிலர், இவ்வாக்குகள் பிசாசு பிடித்தவனுடையவைகளல்லவென்றும், குருடரின் கண்களைப் பிசாசு திறக்கக்கூடாமாவென்றுஞ்சொன்னார்கள்.

107 பின்பு மாரிகாலத்தில் யெரூஷலேமிலே தேவாலய பிரதிஷ்டையின் உற்சவங்கொண்டாடும்படி.—யேசு, தேவாலயத்திற் சலோமோனுடைய மண்டபத்தில் உலாவிக்கொண்டிருக்கையில்,—யூதர் அவரை வளைந்துகொண்டு, அவரை நோக்கி, நீர் எதுவரைக்கும் எங்களைச் சமுசயப்படுத்துவீர்; நீர் கிறிஸ்துவானால், எங்களுக்கு விளக்கமாகச்சொல்லுவது உண்டென்றார்கள்.—அவர்களுக்குத்தரமாக யேசு, அதை உங்களுக்குச்சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை: என்பிதாவின் நாமத்தினாலே நான் செய்துவருகிற கிரியைகளே என்னைக்கொருறித்துச் சாட்சியாகின்றன.—ஆனால் நீங்கள் என் கிடையின் ஆடுகளல்லாதபடியினாலே உள்விசுவாசியாமலிருக்கிறீர்கள்.—நான் உங்களுக்குச் சொல்லியபிரகாரம் என் ஆடுகள் என்ருரலுக்குச் செவிகொடுக்கின்றன, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகளும் எனக்குப்

பின்செல்லுகின்றன.—நான் அவைகளுக்கு நித்த உத்திய சீவனைக்கொடுக்கிறேன்; அவைகள் ஒரு பொழுதும் கெட்டுப்போகிறதில்லை, ஒருவனும் என் கையினின்று அவைகளைப்பறித்துக்கொள்ள மாட்டான்.—அவைகளை எனக்குக்கொடுத்த உகன் என்பிதா எல்லாரிலும் பெரியவர்; ஒருவனாலும் என் பிதாவின் கையினின்று அவைகளைப்பறித்துக்கொள்ளமாட்டான்.—நானும் பிசுவாலும் ஒன்றாயிருக்கிறேமென்றார்.—அப்பொழுது யூதர் மறுபடியும் அவர்மேல் எறியும்படி கற்களை எடுத்தார்கள்.—யேசு அவர்களைநோக்கி, நான் என் பிதாவிலுல் அநேகநற்கிரியைகளை உங்களுக்குக்காட்டினேன்; அவைகளில் எந்தக்கிரியையின் கிரித்தம் நீங்கள் என்மேற்கல்லெறிவீர்களென்று கேட்க,—அவருக்குத் தரமாக யூதர், நற்கிரியையினிடத்தமாகவல்ல, நீமனுஷனுக்கு, உன்னைத் தேவனென்று சொல்லி, இவ்வீதமாய்த் தேவதூஷணஞ்சொல்லுகிறதெனியித்தமாகவே உன்மேற்கல்லெறியப்போகிறேமென்றார்கள்.—அதற்கு யேசு உத்தரமாக, “தேவர்களாயிருக்கிறீர்களென்று நான் சொன்னேன்,” என்பது உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா.—தேவனுடைய வாக்கை கடுப்பெற்றவர்களை அவர் தேவர்களென்றுசொல்லியவேதவாக்கியந் தவறாமலிருக்க,—பிதாவினற் கூப்பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டிருக்கிற நான், என்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னதினாலே தேவதூஷணஞ்செய்தாயென்று சொல்லலாமா.—நான் என் கூப்பிதாவின் கிரியைகளைச்செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டுவதில்லை.—நான் கூப்பசெய்தால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், அந்தக்கிரியைகளை விசுவாசிக்கவேண்டும்: அதினற் பிதா என்னிலேயும், நான் அவரிலேயும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிப்பீர்களென்றார்.—ஆதலால் அவர்கள் திரும்பக்கூடவும் அவரைப்பிடிக்கத்தேடினார்கள்: அவர் அவர்களுடைய கைகளினின்று விலகிப்புறப்பட்டு,—யோர்தான் ஆற்றின் அக்கரையில், முன்சென்றே யோவான் ஞானஸ்நானங்கொடுத்த இடத்திற்குத் திரும்பவும்போய், அங்கே தங்கினார்.—அநேகம்பேர் அவரிடத்திற்சென்று, யோவான் ஒரு அற்புதத்தையுஞ் செய்யவில்லை: ஆனால் இவரைக்குறித்து அவன் சொன்னயாவும் மெய்யென்றார்கள்.—அவ்விடத்தில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

யுக. அதிகாரம்.

க. இலாசரு வருத்தப்படல்: எ. கிறிஸ்து அவனி

(யசு) மத். 10. 23. (யெ) உ. தீமோ. 2. 10. (யசு) ஏசா. 10. 23. எசே. 6. 9. 10. 23. எபே. 2. 10. க. பேதுரு. 2. 23. (யெ) ஏசா. 10. 23. எபே. 2. 10. (யசு) அதி. 1. 10. 23. அப். 2. 23. 24. (யசு) அதி. 1. 10. 23. (யசு) யாத்த. 10. 23. சங். 10. 23. அதி. 1. 10. 23. 24. (25) அதி. 1. 10. 23. (26) அதி. 1. 10. 23. (27) அதி. 1. 10. 23. (28) அதி. 1. 10. 23. (29) அதி. 1. 10. 23. (30) அதி. 1. 10. 23. (31) அதி. 1. 10. 23. (32) அதி. 1. 10. 23. (33) அதி. 1. 10. 23. (34) அதி. 1. 10. 23. (35) அதி. 1. 10. 23. (36) அதி. 1. 10. 23. (37) அதி. 1. 10. 23. (38) அதி. 1. 10. 23. (39) அதி. 1. 10. 23. (40) அதி. 1. 10. 23. (41) அதி. 1. 10. 23. (42) அதி. 1. 10. 23. (43) அதி. 1. 10. 23. (44) அதி. 1. 10. 23. (45) அதி. 1. 10. 23. (46) அதி. 1. 10. 23. (47) அதி. 1. 10. 23. (48) அதி. 1. 10. 23. (49) அதி. 1. 10. 23. (50) அதி. 1. 10. 23. (51) அதி. 1. 10. 23. (52) அதி. 1. 10. 23. (53) அதி. 1. 10. 23. (54) அதி. 1. 10. 23. (55) அதி. 1. 10. 23. (56) அதி. 1. 10. 23. (57) அதி. 1. 10. 23. (58) அதி. 1. 10. 23. (59) அதி. 1. 10. 23. (60) அதி. 1. 10. 23. (61) அதி. 1. 10. 23. (62) அதி. 1. 10. 23. (63) அதி. 1. 10. 23. (64) அதி. 1. 10. 23. (65) அதி. 1. 10. 23. (66) அதி. 1. 10. 23. (67) அதி. 1. 10. 23. (68) அதி. 1. 10. 23. (69) அதி. 1. 10. 23. (70) அதி. 1. 10. 23. (71) அதி. 1. 10. 23. (72) அதி. 1. 10. 23. (73) அதி. 1. 10. 23. (74) அதி. 1. 10. 23. (75) அதி. 1. 10. 23. (76) அதி. 1. 10. 23. (77) அதி. 1. 10. 23. (78) அதி. 1. 10. 23. (79) அதி. 1. 10. 23. (80) அதி. 1. 10. 23. (81) அதி. 1. 10. 23. (82) அதி. 1. 10. 23. (83) அதி. 1. 10. 23. (84) அதி. 1. 10. 23. (85) அதி. 1. 10. 23. (86) அதி. 1. 10. 23. (87) அதி. 1. 10. 23. (88) அதி. 1. 10. 23. (89) அதி. 1. 10. 23. (90) அதி. 1. 10. 23. (91) அதி. 1. 10. 23. (92) அதி. 1. 10. 23. (93) அதி. 1. 10. 23. (94) அதி. 1. 10. 23. (95) அதி. 1. 10. 23. (96) அதி. 1. 10. 23. (97) அதி. 1. 10. 23. (98) அதி. 1. 10. 23. (99) அதி. 1. 10. 23. (100) அதி. 1. 10. 23.

௩௩ பாருமென்றார்கள்.—யேசு கண்ணீர்விட்டார்.—
 ௩௪ யூதர், பாருங்கள், இவர் அவனிடத்தில் எவ்வ
 ௩௫ ளவு அன்பாயிருந்தாரென்றார்கள்.—அவர்களிற்
 ௩௬ சிலர், குருடனுடையகண்களைத்திறந்த இவர் இ
 ௩௭ வளை மரியாமலிருக்கப் பண்ணவும் கூடாதா
 ௩௮ வென்றார்கள்.—அப்பொழுது யேசு திரும்பவுந்
 ௩௯ தமக்குள் பெருமூச்சுவிட்டு, பிரேதவறையினி
 ௪௦ டத்திற் சேர்ந்தார். அது ஒருசூகை, அதின்மேல்
 ௪௧ ஒருகல்வைக்கப்பட்டிருந்தது.—கல்லைஎடுத்துப்
 ௪௨ போடுங்கொண்டு யேசு சொல்ல, மரித்தவனு
 ௪௩ டையசகோதரியாகிய மார்த்தாள் அவரைநோக்
 ௪௪ கி, கர்த்தாவே, நாலுநாளாயிற்று: நாம்நங்கொ
 ௪௫ சயிள்ளுமென்றார்.—அவனிடத்தில் யேசு, நீ விசுவா
 ௪௬ சித்தால் தேவனுடைய மகிமையைக் காண்
 ௪௭ பாயென்று நான் உனக்குச் சொல்லவில்லையா
 ௪௮ சக வென்றார்.—அப்பொழுது பிரேதம் வைக்கப்
 ௪௯ பட்ட இடத்திலிருந்த கல்லைப்பூரட்டினார்
 ௫௦ கள். யேசு கண்களை ஏறிட்டு, பிதாவே, நீர்
 ௫௧ னனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மைத்
 ௫௨ துதிக்கிறேன்.—நீர் எப்பொழுதும் எனக்குச் செ
 ௫௩ விகொடுக்கிறீரென்று நான் அறிந்திருக்கிறேன்:
 ௫௪ ஆனாலும் சுற்றியிருக்கிறசனங்கள், நீர் என்னை
 ௫௫ அனுப்பினதை விசுவாசிக்கும்படி அவர்கள் நி
 ௫௬ மித்தமேஇப்படிச்சொன்னென்றுசொல்லி,
 ௫௭ சக பின்பு, இலாசருவே, வெளியேவாவென்று மகா
 ௫௮ சச சத்தத்தோடே கூப்பிட்டார்.—மரித்தவன் கை
 ௫௯ கால்கள்கட்டியிருந்த சேலைகளோடும், முகஞ்
 ௬௦ சற்றப்பட்டிருந்த சேலையோடும் வெளியேவந்
 ௬௧ தான்: யேசு அவர்களுடனே, இவனுடையகட்
 ௬௨ கடுடை அவிழ்த்து விடுங்கொன்றார்.—அப்பொ
 ௬௩ முது மரியானிடத்திற்கு வந்த யூதரில் அநேகர்,
 ௬௪ யேசு செய்த கிரியைகளைக்கண்டு அவரை விச
 ௬௫ வாசித்தார்கள்.—வேறுசிலர், பரிசேயரிடத்திற்
 ௬௬ குப்போய், யேசு செய்தவைகளை அவர்களுக்குத்
 ௬௭ தெரிவித்தார்கள்.
 ௬௮ அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேய
 ௬௯ ரும் மகா சங்கக் கூடும்படிசெய்து, நாம் என்
 ௭௦ னசெய்கிறோம்; அந்தமனுஷன் அநேக அற்பு
 ௭௧ சஅதங்களைச் செய்தவருகிறார்.—நாம் அவனுக்கு
 ௭௨ இடங்கொடுத்தால், எல்லாரும் அவனிடத்தில்
 ௭௩ விசுவாசிப்பார்கள்: பின்பு ரோமர்வந்து, நம்மு
 ௭௪ டைய ஸ்தலத்தோடு சனங்களை அழித்துப்போ
 ௭௫ சகுவொர்கொன்றார்கள்.—அவ்வருஷத்து மகா ஆ
 ௭௬ சாரியனாகிய காய்பாவென்னும் ஒருவன் அவர்
 ௭௭ களைநோக்கி, நீங்கள் ஒன்றும் அறியீர்கள்.—சனங்
 ௭௮ கள் எல்லாரும் கெட்டுப்போகாதபடி ஒரே மனு
 ௭௯ ஷன் சனங்கள்கீழித்தம் மரணமடைவது நமக்
 ௮௦ கு நலமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்க
 ௮௧ ளென்றார்.—இவ்வாக்கை அவன் தானாகச்சொல்
 ௮௨ லாமல், அவன் அந்தவருஷத்து மகா ஆசாரிய
 ௮௩ னுயிருக்கிறபடியால் யூதசனங்கள் நிமித்தமாக

வும்,—அந்தச்சனங்கள் நிமித்தமாகமாதிராமல்ல, இட
 அங்கங்கே சிதறிப்போயிருக்கிற தேவனுடைய
 பிள்ளைகளை ஒன்றாகக்கூட்டிக்கொள்ளுகிறதி
 னிமித்தமாகவும், யேசு மரணமடைவதைக் கு
 றித்துத் தீர்க்கதரிசனமாய்ச்சொன்னான்.—ஆத
 னால அவர்கள்முதல் அவர்கள் அவரைக்கொலை
 செய்யும்படி ஆலோசனைப்பண்ணிவந்தார்கள்.—அ
 னுதினால் யேசு, பின்புபரிசீலித்தமாய் யூதர் மத்தியிற்
 சஞ்சரியாமல், அவ்விடத்தைவிட்டு வணத்தைச்
 சேர்ந்த இடமாகிய எப்ராயீம் ஊருக்குப்போய்,
 அங்கே தம்முடைய சேஷருடனே சஞ்சரித்தார்.
 யூதருடைய பஷ்கா சபீபமாயிருந்தது: அதற்
 குமுன் அந்த நாட்டினின்று அநேகர் தங்களைச்
 சுத்திகரிக்கும் பொருட்டு யெருஷலேமுக்குப்
 போனார்கள்.—அங்கே அவர்கள் யேசுவைத்
 தேடிக்கொண்டு தேவாலயத்திலே நிற்கையில்,
 உங்களுக்கெப்படித் தோன்றுகின்றது, அவன்
 உற்சவத்துக்கு வராமலிருப்பானுவென்று ஒருவ
 ரோடொருவர் பேசினார்கள்.—பிரதான ஆசாரிய ஓவ
 ரும் பரிசேயரும் அவரைப்பிடிக்கும்படி, அவர்
 இருக்கிற இடத்தை ஒருவன் அறிந்தால் அதைக்
 காட்டவேண்டுமென்று கட்டளை கொடுத்திருத்
 தார்கள்.

௩௨. அதிகாரம்.

௧. மரியான் யேசுவின்பாதத்தில் தைலத்தைப்பூ
 சல்: ௧. இலாசருவைக்காணும்படிவெகுசனங்
 கள்கூடிவரல்: ௩௨. கிறிஸ்து யெருஷலேயிற்
 பிரவேசித்தல்: ௨௩. அந்நியதேசத்தார் யேசுவி
 னிடத்தில்வரல்: ௨௪. கிறிஸ்துத் தமதுமரணத்
 தைமுன்னுரைத்தல்: ௩௫. விசுவாசிகள் சில
 ரென்றுதெரிவித்தல்: ௪௪. கிறிஸ்து உபதேசஞ்
 செய்தல்.

பஷ்காவருகிறதற்கு ஆறுநாளுக்குமுன் யேசு,
 தாம் மரித்தோரினின்று உயிர்ப்பித்த இலாசரு
 தங்கின பேதனிய ஊருக்குப்போனார்.—அங்கே
 அவருக்கு இராவிருந்துபண்ணினார்கள்; மார்த்
 தாள்பணிவிடைசெய்தான்: அவருடனே பந்திய
 ருந்தவர்களில் இலாசருவும் ஒருவன்.—அப்பொ
 முது மரியான் விலையுயர்ந்த சுகந்த தைலத்தில்
 ஒரு இராத்தலை எடுத்தது, அதையேசுவின் பா
 தங்களிற் பூசி, தன்நிலையிரால் அவைகளைத்
 துடைத்தான்: அந்தத்தைலத்தின்பரிமளம் வீடெங்
 கும் வீசிற்று.—அப்பொழுது, அவரைக்காட்டிச்
 சொடுப்பவனும், சேஷனும், சீமோனின் புத்திர
 னுமாகிய யூதாஸ்காரியோத்தது,—இந்ததை
 லத்தை முந்தாறுதேனாரியப்பணத்துக்குவிற்ப்பு
 ரித்திருக்கும் கொடாமற் போனதென்னவென்
 றான்.—அவன் தரித்திரர்மேல்விசாரம்வைத்ததின
 லல்ல, திருடனும் பண்பையை வைத்திருக்
 கிறவனும், அதிவிடப்பட்டதைக்கொண்டுபோ
 கிறவனுமானபடியினால் இப்படிச்சொன்னான்.—

(௩௩) லூக். ௩௧. ௪௧. (௩௪) அதி. ௧. ௧. (௪௫) வச. ௪. ௨௧. (௪௬) அதி. ௩. ௩. (௪௭) அதி. ௨. ௨. ௨௧. (௪௮) சங். ௨. ௨. ௨. மத். ௨௧. ௧. அதி. ௩. ௩. ௩. அப். ௪. ௩. ௩. (௪௯) லூக். ௧. ௨. அப். ௪. ௧. (௫௦) அதி. ௩. ௩. ௩. (௫௧) ஏசா. ௪. ௧. ௧. ச. யோவா. ௨. ௨. எபே. ௨. ௩. யெரூ. ௩. ௩. (௫௨) அதி. ௧. ௧. ௧. ௨. நாளா. ௩. ௩. அதி. ௨. ௩. ௩. (௫௩) அதி. ௧. ௧. ௧. (௫௪) லூக். ௩. ௩. ௩. (௫௫) அதி. ௩. ௩. ௩. (௫௬) அதி. ௩. ௩. ௩. (௫௭) அதி. ௩. ௩. ௩. (௫௮) அதி. ௩. ௩. ௩. (௫௯) அதி. ௩. ௩. ௩. (௬௦) அதி. ௩. ௩. ௩. (௬௧) அதி. ௩. ௩. ௩. (௬௨) அதி. ௩. ௩. ௩. (௬௩) அதி. ௩. ௩. ௩. (௬௪) அதி. ௩. ௩. ௩. (௬௫) அதி. ௩. ௩. ௩. (௬௬) அதி. ௩. ௩. ௩. (௬௭) அதி. ௩. ௩. ௩. (௬௮) அதி. ௩. ௩. ௩. (௬௯) அதி. ௩. ௩. ௩. (௭௦) அதி. ௩. ௩. ௩. (௭௧) அதி. ௩. ௩. ௩.

கள் ஒளியையுடையவர்களாயிருக்கையில், ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு ஒளியை விசுவாசிப்பீர்களாகவேன்றார். இவைகளை யே சு சொல்லிப்பறப்பட்டு, அவர்களுக்கு விவகிமறைந்தார்.

௬௭ அவர் அவர்கள்முன்பாக அத்தனை அற்புதங்களைச் செய்திருந்தும், அவர்கள் அவரைவிசுவாசிக்கும் வில்லை.—அதினல் “கர்த்தாவே, எங்கள் வாக்கைக்கேட்டு விசுவாசித்தவன்யாவன், கர்த்தருடைய புயம் ஆருக்கு வெளிப்பட்டது,” என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்லிய வாக்கியம்

௬௯ நிறைவேற்றிற்று.—விசுவாசிப்பது இவர்களாற் கூடாதென்பதைக்குறித்து, ஏசாயா தேவனுடைய மகிமையைக்கண்டு, அவரைக்குறித்துப் பேசியும் பொழுது, “அவர்கள் தங்கள் கண்களினாலே காணாமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், சொஸ்தமடையாமலும் இருக்கும்படிக்கு அவர்களுடைய கண்களைக் குருடாக்கி, அவர்களுடைய இருதயத்தைக்கடினப்படுத்தினார்,” என்று—பின்னும் ஒரு இடத்திற் சொல்லியிருக்கிறான்.

௭௨ அதிபதிகளில் அநேகர் அவர்மேல் விசுவாசித்தார்கள்; ஆயினும் அவர்கள் பரிசேயரால் ஆலயத்துக்குப்பறம்பாக்கப்பட்டாற்படி, அவரை அறிக்கையிடவில்லை.—அவர்கள் தேவனால் வருகிற கனத்திலும், மனுஷரால் வருகிற கனத்தை அதிகமாய் விரும்பினார்கள்.

௭௪ யேசு சத்தமிட்டு, என்மேல் விசுவாசமாயிருப்பவன் என்மேல்ல்ல, என்னை அனுப்பினவர் சடுமேல் விசுவாசமாயிருக்கிறான்.—என்னைக்காவ பவன் என்னை அனுப்பினவரைக்காண்கிறான்.—௭௬ என்மேல் விசுவாசமாயிருக்கிற யாவரும் இருளில் இராப்படி, நான் உலகத்தில் ஒளியாக சுவந்தேன்.—ஒருவன் என்வாக்குகளைக்கேட்டும் விசுவாசித்துக்கொள்ளாமற்போனால், நான் அவனைத் தண்டனைக்குட்படுத்துகிறதில்லை; நான் உலகத்தாரைத் தண்டனைக்குட்படுத்துவதற்கல்ல, உலகத்தாரை இரட்சிக்கிறதற்கேவந்தேன்.—௭௮ என்னை அலட்சியம்பண்ணி, என்வாக்குகளை ஏற்றுக்கொள்ளாதவனைத் தண்டனைக்குள்ளாகத்தீர்க்கிறதற்கு ஒன்றிருக்கின்றது: அது நான் சொல்லியவாக்கு, கடைசினாளில் அதே அவனைத் தண்டனைக்குள்ளாகத்தீர்க்கும்.—நானாக ஒன்றும் பேசவில்லை; என்னை அனுப்பினபிதாவே நான் பேசவும் உபதேசிக்கவும் வேண்டியவைகளை என்னக்குக் கட்டினாயிட்டார்.—அவருடைய கட்டளை நித்திய சிவனைத் தருமென்று அறிந்திருக்கிறேன்: ஆதலால் நான் உபதேசிக்கிறவைகளைப் பிதா எனக்குச் சொல்லியபிரகாரம் உபதேசிக்கிறேனென்றார்.

௧. கிறிஸ்து, தமது சீஷரின் பாதங்களைக் கழுவல்: ௨௨. அதின் தாற்பரியத்தைத் தெரிவித்தல்: ௨௧. யூதாவின்தரோகத்தை முன்னுரைத்தல்: ௬௧. கிறிஸ்து சீஷருக்குப் போதித்தல்: ௬௬. பேதுரு தம்மை மறுப்பானென்று அறிவித்தல்.

பஷ்காவுக்குமுன்னே, யேசு இவ்வுலகத்தை விட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறதற்குத் தம்முடையகாலம் வந்ததென்றறிந்து, இவ்வுலகத்திலுள்ள தம்முடையவர்களிடத்தில் வைத்த அன்பை முடிவுபரியந்தம் அவர்களிடத்தில் வைத்தார்.—அவரைக் காட்டிக்கொடுக்கும்படி ௨ பிசாசு, சீமோனின் புத்திரானுகிய யூதாஸ்காரியோத்தின் இருதயத்திலே யோசனையை உண்டெண்ணிற்று.—பின்பு யேசு அவர்கள் இராப்போசனம் பண்ணிக்கொண்டிருக்கையில், தமக்குப் பிதா சகலத்தையும் ஒப்பித்ததையும், தாம் தேவனிடத்தினின்றும் வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் அறித்து, இராப்போசனத்தை விட்டெழுந்து, மேலங்கியைக் கழற்றிவைத்து, ஒருசீலையை எடுத்துத்தம்மைச் சுற்றிக்கட்டிக்கொண்டு, பின்பு ஒருபாதத்திரத்திலே சலத்தைவார்த்து, சீஷருடையபாதங்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினாலே துடைக்கவுந்தொடங்கினார்.—அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வர அவன் அவரைநோக்கி, கர்த்தாவே, நீர் என்பாதங்களைக் கழுவுகிறதோ வென்றுகேட்க, யேசு அவனுக்குத்தரமாக, நான் செய்கிறதின்னதென்று நீ இப்பொழுது அறியவில்லை; இனிமேல் அதை அறிவாயென்றார்.—பேதுரு பின்னும் அவரைநோக்கி, நீர் என்பாதங்களை ஒருபொழுதுக் கழுவப்பட்டாதென்றான். அவனுக்குப்பிரதியுத்தரமாக யேசு, நான் உன்னைக்கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப்பங்கில்லையென்றார்.—அதற்குச் சீமோன்பேதுரு, கர்த்தாவே, என்கால்களைமாத்திரமல்ல, என் கைகளையுந் தலையையுங் கூட நீர் கழுவவேண்டுமென்றான்.—யேசு அவனிடத்தில், ஸ்நானம்பண்ணினவனுடைய கால்களைமாத்திரங்கழுவவேண்டும், அப்பொழுது சருவாங்கத்திலுஞ் சுத்தமாயிருப்பான்: சுத்தமாயிருக்கிறீர்கள், எல்லாரும்ல்லவென்றார்.—அவர்தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னென்று அறிந்திருந்தபடியினாலே நீங்கள் எல்லாருஞ் சுத்தமுள்ளவர்களல்லவென்றார்.—அவர்களுடைய உலகங்களைக் கழுவினபின்பு, அவர் தமது மேலங்கியைத் தரித்துக்கொண்டு திரும்பவும் உட்காந்து, அவர்களைநோக்கி, நான் உங்களுக்குச் செய்

(௬௮) ஏசா.௩௬.௧. ரோ.௩.௨௬. (௬௯) ஏசா.௬.௧. (௭௦) ஏசா.௬.௧. மத்.௩.௨௪. (௭௧) அதி.௧.௩. (௭௨) அதி.௧.௩. (௭௩) அதி.௧.௩. (௭௪) அதி.௧.௩. (௭௫) அதி.௧.௩. (௭௬) அதி.௧.௩. (௭௭) அதி.௧.௩. (௭௮) அதி.௧.௩. (௭௯) அதி.௧.௩. (௮௦) அதி.௧.௩. (௮௧) அதி.௧.௩. (௮௨) அதி.௧.௩. (௮௩) அதி.௧.௩. (௮௪) அதி.௧.௩. (௮௫) அதி.௧.௩. (௮௬) அதி.௧.௩. (௮௭) அதி.௧.௩. (௮௮) அதி.௧.௩. (௮௯) அதி.௧.௩. (௯௦) அதி.௧.௩. (௯௧) அதி.௧.௩. (௯௨) அதி.௧.௩. (௯௩) அதி.௧.௩. (௯௪) அதி.௧.௩. (௯௫) அதி.௧.௩. (௯௬) அதி.௧.௩. (௯௭) அதி.௧.௩. (௯௮) அதி.௧.௩. (௯௯) அதி.௧.௩. (௧௦௦) அதி.௧.௩.

உடலாம் உங்களுக்குச் செய்தவர்கள்.—நான் வந்து அவர்களுக்கு உபதேசஞ் செய்யாதேபோனால், அவர்களுக்குப் பாவம் உண்டாயிராது: இப்பொழுது அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்கிறதற்கு உக உபாயமில்லை.—என்னைப் பகைக்கிறவன் என் உச பிதாவையும் பகைக்கிறான்.—ஒருவனும் ஒரு பொழுதுஞ்செய்யாதகிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனாலும் அவர்களுக்குப் பாவமில்லை: அவைகளை அவர்கள் கண்டிருந்தும் என்னையும், என்பிதாவையும் பகைக்கிறார்கள்.—“நியித்தமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்;” என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் இவ்விதமாக நிறைவே உச நிறறு.—பிதாவினிடத்தினின்றும் என்னால் உங்களுக்கு அனுப்பப்படுபவரும், பிதாவினின்றும் புறப்படுகிறவருமாயிருக்கிற சத்திய ஆவியாகிய தேற்றுகிறவன் வரும்பொழுது, என்னைக்குறித்துச் உச சாட்சியிடுவார்.—ஆதிமுதல் என்னோடேயிருந்த படியால் நீங்களோடு சாட்சியிடுவீர்கள்.

யக. அதிகாரம்.

க. கிறிஸ்து, தாம்போவதையும், தேற்றுகிறவன் வருவதையும், அவர் உலகத்தாருக்குள்ளே செய்யுங்கிரியையையும் தெரிவித்தல்: உச. அவர் சீஷரிடத்திற்செய்யுங்கிரியையைக்காட்டல்: யக. கிறிஸ்துப்போவதைக் குறித்துச் சொல்லிய வாக்கைச் சீஷர் உணராதிருத்தல்: உச. அவ்வாக்கையே அவர்களுக்குணர்ந்தல்.

நீங்கள் இடறுண்ணைதபடி இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.—அவர்கள் உங்களை ஆலயங்களுக்குப்பிறும்பாக்குவார்கள்: உங்களைக் கொலைசெய்கிறவன், தான் தேவனுக்குத் தொண்டசெய்கிறேனென்று நினைக்குங் காலம் வரும்.—அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால், இவைகளை உங்களுக்குச் செய்தவர்கள்.—அந்தக்காலம் வரும்பொழுது நான் உங்களுக்குத் தெரிவித்ததை நீங்கள் நினைக்கும்படி, இவைகளை உங்களுக்குச் சொன்னேன். நான் உங்களுடன் இருந்தபடியினால் ஆதியிலே இவைகளை நான் உங்களுக்குத் தெரிவிக்கவில்லை.—இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப்போகிறேன்; எங்கேபோகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னிடத்திற் கேளாமல்,—நான் உங்களுக்கு இவைகளைத் தெரிவித்ததினால், உங்கள் இருதயங்கள் துக்கத்தினால் நிறைந்திருக்கின்றன.—ஆனாலும் நான் உங்களுக்குச் சொல்வது சத்தியம்; நான்போகிறது உங்களுக்கு

கு நலம்: நான் போகாதிருந்தால், தேற்றுகிறவன் உங்களிடத்தில் வரார்; போவேனெயாகில் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்.—அவர் வந்து பாவத்தையும், நீதியையும், நியாயத்தீர்ப்பையும் குறித்து இவ்வுலகத்தைக்கடிந்துகொள்வார்.—இவர்கள் என்னிடத்தில் விசுவாசமாயிராதினாலே பாவத்தைக்குறித்தும்,—நீங்கள் இனி என்னைக்காணாதபடி நான் என்பிதாவினிடத்திற்குப்போகிறதினாலே நீதியைக்குறித்தும்,—இவ்வுலகத்தின் அதிபதி நியாயத்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக் குறித்துக் கடிந்துகொள்வார்.—நான் உங்களுக்குச் சொல்வதற்கு இன்னும் அநேககாரியங்களுண்டு, அவைகளை நீங்கள் இப்பொழுது சகிக்கமாட்டீர்கள்.—சத்திய ஆவியானவர் வரும்பொழுது, சகல சத்தியத்திலும் உங்களை உட்படுத்தி நடத்துவார்: அவர் தம்முடையவைகளைப்பேசாமல், தாம் கேள்விப்படுபவைகள் எவைகளையும் பேசி, வருஞ்சாரியங்களை உங்களுக்குத் தெரிவிப்பார்.—அவர் என்மையென்கிமையைப் பிரகாசிக்கப்பண்ணுவார்: அவர் எனக்குரியவைகளிலெடுத்து, உங்களுக்குக்காட்டுவார்.—பிதாவுக்குள்ள யாவும் என்னுடையவை யென்கள்: அதினால் அவர் என்னுடையவைகளிலெடுத்து, உங்களுக்குக் காட்டுவாரென்றேன்.—நான் உச பிதாவினிடத்திற்குப் போகிறேன்: ஆதலால், கொஞ்சக்காலமானபின்பு நீங்கள் என்னைக்காணாமலிருப்பீர்கள், மறுபடி கொஞ்சக்காலமானபின்பு என்னைக் காண்பீர்களென்றார்.—அப்பொழுது அவர் சீஷரிற் சிலர், நான் என்பிதாவினிடத்திற்குப்போகிறேன், ஆதலால் கொஞ்சக்காலமானபின்பு என்னைக்காணீர்களென்றும், இனிக்கொஞ்சக்காலமானபின்பு என்னைக் காண்பீர்களென்றும், அவர் எங்களிடத்திற் சொன்னதின் கருத்தென்னவோவென்று தங்களுக்குள்ளே சொன்னதுமன்றி,—கொஞ்சக்காலமென்று யச அவர் சொன்னதின் கருத்தென்ன, அவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையென்றார்கள்.—தம்மிடத்தில் அவர்கள் வினாவிலும்புகிறதை யக யேச அறிந்து, அவர்களைநோக்கி, கொஞ்சக்காலமானபின்பு என்னைக்காணாமலிருப்பீர்கள், இனிக்கொஞ்சக்காலமானபின்பு என்னைக்காண்பீர்களென்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே வினாவுகிறீர்களோ.—நீங் உய்கள் அழுது புலம்புவீர்கள், உலகத்தார் சந்தோஷப்படுவார்கள்: நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கஞ் சந்தோஷமாருமென்று

(உஉ) அதி.க.சக. ரோ.க.உய. யாக்.ச.யெ. (உக)க.யோவா.உ.உக. (உச) அதி.க.உ. அதி.எ.கக. அதி.க.கஉ. (உசு) சங்.கரு.யக. சங்.சக.ச. (உசு) லூக்.உச.சக. அப்.உ.கக. க.யோவா.க.க. (உஎ) லூக்.உச.சசு. அப்.க.அ.உக.உஉ. அப்.உ.கஉ. அப்.க.யெ. அப்.ச.உ.உ.கக. க.பேதுரு.க.க. உ.பேதுரு.க.யக. லூக்.க.க. க.யோவா.க.க.உ.— (யக. அதி. க.) மத்.யக.க.மத்.உச.ய. மத்.உச.கக. (உ) அதி.க.உஉ.கச. அதி.யெ.சஉ. அதி.அ.க. அதி.க.க. அதி.உச.க.யெ.க. (க) அதி.யெ.உக. ரோ.யெ. க.கொரி.உ.அ. க.தீமோ.க.யக. (ச) அதி.யக.யக. அதி.யச.உக. மத்.க.யெ.க. (சு) வச.உஉ. அதி.யச.க. (எ) அதி.எ.கக. அதி.யச.யக.உக. அதி.யெ.உக. அப்.உ.கக. எபே.ச.அ. (க) அப்.உ.உஉ.—கஎ. (ய) அப்.உ.கஉ. அதி.க.யச. அதி.க.கஉ. (யக) அப்.உச.யசு. லூக்.யெ.யசு. அதி.யெ.கக. எபே.உஉ. கொலோ.உ.யெ. எபி.உ.யச. (யஉ) மாற்.ச.கக. க.கொரி.க.உ. எபி.க.யெ. (யக) அதி.யச.யெ.உச. அதி.யெ.உச. க.யோவா.உ.உய.உஎ. (யசு) மத்.யக.உஎ. அதி.க.க.க. அதி.யக.க. அதி.யெ.ய. (யசு) வச.ய. அதி.எ.கக. அதி.யக.கக. அதி.யச.யக. வச.உசு. அதி.யக.க.

மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.—
 ௨௧ ஸ்திரி பிரசவிகையில் தன்காலம்வந்தபடியால்
 துயரமடைகிறாள். பின்னைபெற்றபின்பு ஒரு ம
 னுஷன் உலகத்திலேபிறந்ததினால் உண்டாகுஞ்
 சந்தோஷத்தினிமித்தம் அவள் அந்தத்துயரத்தை
 ௨௨ நினையாள்:—அதுபோல, நீங்களும் இப்பொழுது
 துக்கமடைந்திருக்கிறீர்கள்: நான்மறுபடியும்உங்
 களைக்காண்பேன், அப்பொழுது உங்கள் இருத
 யம் மகிழும், உங்கள்மகிழ்ச்சியை ஒருவனும் உங்
 ௨௩ களிடத்தினின்று நீக்கமாட்டான்.—அந்நாளிலே
 நீங்கள் ஒன்றையும் என்னிடத்திற் கேட்கமாட்
 டீர்கள். என் நாமத்தினாலே பிதாவினிடத்தில்
 வேண்டிக்கொள்வதெதையும் அவர் உங்களுக்
 குக்கொடுப்பாரென்று மெய்யாகவே உங்களுக்
 ௨௪ குச்சொல்லுகிறேன்.—இதுவரைக்கும் நீங்கள்
 என்னாமத்தினால் ஒன்றையும் வேண்டிக்கொள்ள
 வில்லை: வேண்டுகள், அப்பொழுது பெற்றுக்
 கொள்வீர்கள், அதனால் உங்கள் சந்தோஷம்
 ௨௫ பூரணமாயிருக்கும்.—உவமைகளினாலே நான்
 இவைகளை உங்களிடத்திற்பேசினேன்: நான் பி
 தாவைக்குறித்து உவமைகளாக உங்களிடத்திற்
 பேசாமல், வெளிப்படையாகவே உங்களுக்கு
 ௨௬ அறிவுகொளுத்துவ காலம்வரும்.—அந்நாளிலே
 நீங்கள் என்னாமத்தினாலேவிண்ணப்பம்பண்ணு
 வீர்கள்; உங்களைக்குறித்து நான் பிதாவைநோக்
 கிவேண்டெதல்பண்ணுவேனென்று நான்உங்களி
 ௨௭ டத்திற்சொல்லுகிறதில்லை.—நீங்கள் என்னை நே
 சித்து, நான் தேவனிடத்தினின்று உங்
 ததை விசுவாசித்தபடியினால், பிதாநாமே வந்
 ௨௮ களில் அன்பாயிருக்கிறார்.—நான் பிதாவினிந்
 து புறப்பட்டு உலகத்திலேவந்தேன்: திரும்பவும்
 உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகி
 ௨௯ நேனென்றார்.—அவருடையசீஷர் அவரைநோக்
 கி, இப்பொழுது நீர் உவமையில்லாமல், வெ
 ௩௦ ளிப்படையாய்ப்பேசுகிறீர்.—நீர் எல்லாவற்றை
 யும் அறிந்திருக்கிறீர், ஒருவன் உம்மிடத்தில் வி
 னாவது உமக்குவேண்டுவதில்லையென்று இப்
 பொழுது, நிச்சயித்து அறிந்திருக்கிறோம்: ஆத
 ௩௧ லால் நீர் தேவனிடத்தினின்று வந்ததை
 ௩௨ விசுவாசிக்குறெனென்றுசொல்ல.—யேசு அவர்
 களுக்குத்தரமாக, நீங்கள் இப்பொழுது விசு
 ௩௩ வாசிக்கிறீர்களா.—பாருங்கள், நீங்கள் என்னைத்
 தனியேவிட்டு, சிதறஅடிக்கப்பட்டு, அவரவரி
 டத்திற்குப்போகுஞ்சமயம்வரும், அது இப்பொ
 ௩௪ முது வந்துவிட்டது: ஆனாலும் நான் தனித்தி
 ௩௫ ரேன், பிதா என்னோடேயிருக்கிறார்.—என்கு

லே நீங்கள் சமாதானமுடையவர்களாயிருக்கும்
 பொருட்டு, இவைகளை உங்களுக்குச் சொன்
 னேன். இவ்வுலகத்தில் உங்களுக்கு உபத்திரவ
 முண்டாகும்: ஆனாலும் திடங்கொள்ளுங்கள்;
 நான் உலகத்தைச் செய்ததேனென்றார்.

யெ. அதிகாரம்.

௧. கிறிஸ்து, பிதாவினிடத்தில் தமக்காகப்பிராந்த
 தித்தல்: ௧. சீஷரினிமித்தம்பிராந்தித்தல்: ௨.ய.
 சமஸ்த சீஷரின் ஆனந்த செய்கியத்தினிமித்
 தம் பிராந்தித்தல்:

யேசு இவ்வாக்குகளைச் சொல்லியபின்பு, வா
 ௧ னத்திற்குத் தம்முடையகண்களை வறிட்டு, பிதா
 வே,—நேரம்வந்தது; நீர் உம்முடைய குமாரனுக்
 ௨ குக்கொடுத்த யாவருக்கும் அவன் நித்திய சீவ
 னைக்கொடுக்கும்பொருட்டு, எல்லாமனுஷர்மே
 ௩ லும் அதிகாரத்தை அவனுக்குக்கொடுத்தபடியே,
 அவன் உம்முடைய மகிமையை விளக்கும்படி,
 ௪ நீர் உமது குமாரனுடைய மகிமையைவி
 னங்கப்பண்ணியருள்வீராக.—ஒன்றான மெய்த்
 ௫ தேவனு கிய உம்மையும், நீர் அனுப்பின யே
 ௬ சுக் கிறிஸ்துவையும் அறிந்துகொள்வதே
 ௭ நித்தியசீவன்.—பூமியில் உம்முடைய மகிமை
 ௮ யைப் பிரகாசிக்கப்பண்ணினேன், நான் செய்
 ௯ யும்படி நீர்கொடுத்த கிரியையை முடித்தேன்.—
 ௧௦ இப்பொழுது பிதாவே, உலகத்தோன்றுகிறதற்கு
 ௧௧ முன் உம்மோடு எனக்குண்டான அந்த மகிமை
 ௧௨ யை நான் உம்மிடத்திற் பெறும்படிசெய்யும்.—
 ௧௩ நீர் உலகத்தினின்று எனக்குக்கொடுத்தமனுஷ
 ௧௪ ருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தி
 ௧௫ னேன்: அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்
 ௧௬ கள், அவர்களை என்னிடத்தில் ஒப்பித்தீர்; அவர்
 ௧௭ கள் உம்முடையவர்களைக் காத்து நடந்திருக்கி
 ௧௮ ரார்கள்.—நீர் எனக்குத்தந்த யாவும் உம்மால் உண்
 ௧௯ ள டாயினவென்று அவர்கள் இப்பொழுது உணர்ந்
 ௨௦ துகொண்டார்கள்.—நீர் எனக்குத்தந்தவாக்குகளை
 ௨௧ நான் அவர்களுக்குக்கொடுத்தேன்; அவர்கள் அ
 ௨௨ வைகளை அங்கிகரித்துக்கொண்டு, நான் உம்மி
 ௨௩ டத்தினின்று புறப்பட்டுவந்தேனென்று அவர்
 ௨௪ கள் நிச்சயித்தறிந்து, நீர் என்னை அனுப்பினீரென்
 ௨௫ ன விசுவாசித்திருக்கிறார்கள்.—நான் அவர்கள் நி
 ௨௬ யித்தம் வேண்டெதல்பண்ணுகிறேன்: உலகத்தாரி
 ௨௭ னிமித்தமாகவல்ல, நீர் எனக்குக்கொடுத்தவர்கள்
 ௨௮ உம்முடையவர்களானபடியால், அவர்கள்நிமித்
 ௨௯ தமாகவே வேண்டெதல்பண்ணுகிறேன்.—என்னு
 ௩௦ டையவர்கள் யாவரும் உம்முடையவர்கள், உம்
 ௩௧ முடையவர்கள் என்னுடையவர்கள்; அவர்க

(௨௧) ஏசா.௨௧.யெ. (௨௨) வச.௧. லூக்.௨௪.௪௧.௩௨. அதி.யெ.௧.௨௭. அதி.௨ய.௨.௨. அப்.௨.௪௧. அப்.யெ.௩.௨. க.பேதுரு.௧.௮. மத்.எ.எ. அதி.யெ.யெ. அதி.யெ.யெ. (௨௪) அதி.யெ.யெ. (௨௬) வச.௨.௧. (௨௭) அதி.யெ.௨.௧, ௨.௧. வச.௧.யெ. அதி.௧.யெ. அதி.யெ.அ. (௨௮) அதி.யெ.௧. (௩௦) அதி.௨.௧.யெ. வச.௨.௭. அதி.யெ.அ. (௩௨) மத்.௨.௧. ௧.௧. மாற்.யெ.௨.௭. அதி.௨.யெ. அதி.௮.௨.௧. அதி.யெ.யெ. (௩௩) ஏசா.௧.௧. அதி.யெ.௨.௭. ரோ.௩.௧. எபே.௨. யெ. கொலோ.௧.௨. அதி.யெ.யெ.௨.௧. ௨.திமோ.௧.யெ. அதி.யெ.௧. ரோ.௮.௧. யோவா.௪.௧. யோவா.௩. ௪.—(யெ. அதி. ௨.) அதி.யெ.௨.௧. அதி.யெ.௧.௧. தானி.எ.யெ. மத்.௨.௮.யெ. அதி.௧.௧.௩. க.கொரி. யெ.௨.௩.௨. பிலி.௨.௧. எபி.௨.௮. வச.௧.௧.௨.௪. (௩) ஏசா.௩.௧.௧. க.கொரி.௮.௧. க.தெச.௧.௧. அதி.௧.௧.௪. அதி.௧.௨.௧.௩. அதி.யெ.௧.௪. (௪) அதி.யெ.௧.௧. அதி.௧.௧.௪. அதி.யெ.௧.௧. அதி.யெ.௧.௧. அதி.யெ.௧.௧. (௫) அதி. ௧.௧.௨. அதி.யெ.௧. பிலி.௨.௧. கொலோ.௧.யெ.எ. எபி.௧.௧.யெ. (௬) சங்.௨.௨.௨.௨. வச.௨.௧.யெ. அதி.யெ.யெ. (௮) அதி.௮.௨.௮. அதி.யெ.௨.௭.௧. (௯) க.யோவா.௩.யெ. (யெ) அதி.யெ.யெ.

யெ னால் என்மகிமை பிரகாசிக்கும்.-நான் இனி உலகத்திலே தங்கேன், உம்மிடத்திலேவருகிறேன், இவர்களோ உலகத்திலே தங்குவார்கள். பரிசுத்த முன்னபிதாவே, நீர் எனக்குத்தந்த இவர்கள் நம்மைப்போல் ஒன்றாயிருக்கும்படி, நீர் இவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.-யெ இவ்வுலகத்தில் நான் இவர்களுடனே இருக்கையில், இவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்: நீர் எனக்குக்கொடுத்தவர்களைக் காத்துக்கொண்டுவந்தேன், வேத வாக்கியம் நிறைவேறும்படி, கேட்டின்களே யன்றி இவர்களில்வேறொருவனுக்கெட்டுப்போகவில்லை;—இப்பொழுது நான் உம்மிடத்தில் வருகிறேன்; என்னால் இவர்கள் உள்ளத்தில் பூரணசந்தோஷம் உண்டாகும்பொருட்டு, இவ்வுலகத்தில் இவைகளைச் சொல்லுகிறேன்.—நான் உம்முடையவாக்கை இவர்களுக்குக்கொடுத்தேன்; நான் இவ்வுலகத்தின் தன்மையுள்ளவனல்லாததுபோல, இவர்களும் இவ்வுலகத்தின் தன்மையுள்ளவர்களல்ல; அதினால் உலகத்தார் இவர்களைவெறுக்கிறார்கள்.—நீர் உலகத்தினின்று இவர்களை எடுத்துக்கொள்ளும்படியல்ல, இவர்களைத்திமைக்குவிலக்கிக்காக்கும்பொருட்டு வேண்டதல்பண்ணுகிறேன்.—நான் உலகத்தின் தன்மையுள்ளவனல்லாததுபோல, இவர்களும் இவ்வுலகத்தின் தன்மையுள்ளவர்களல்ல.—உம்முடைய சத்தியத்தினால் இவர்களைப்பரிசுத்தஞ்செய்யும்: உம்முடையவாக்கே சத்தியம்.—நீர் என்னை இவ்வுலகத்தில் அனுப்பினதுபோல, நானும் இவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்.—இவர்கள் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்பொருட்டு, இவர்கள் நிமித்தம் நான் என்னைப்பரிசுத்தப்படுத்துகிறேன்.—மேலும் நான் இவர்கள் நிமித்தம் மாத்திரமல்ல, இவர்களுடைய உபதேசத்தினால் என்னிடத்தில் விசுவாசமானவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கும்படிக்கும்,—பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகத்தார் விசுவாசிப்பதற்காக நீர் என்னிலேயும், நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல, அவர்களும் நம்மில் ஒன்றாயிருக்கும்படிக்கும், அவர்கள் நிமித்தமும் உடவேண்டதல்பண்ணுகிறேன்.—நாம் ஒன்றாயிருக்கிறதுபோல், இவர்களும் ஒன்றாகும்படிக்கும், நான் இவர்களிலேயும் நீர் என்னிலேயும் இருக்க இவர்கள் ஒருமைப்பாட்டில் பூரணப்படும்கூடும்,—நீர் என்னை அனுப்பினதையும், என்னை நேசித்ததுபோல் இவர்களுக்கும் நேசித்ததையும், உலகத்தார் அறியும்படிக்கும், நீர் எனக்குத்தந்த

மகிமையைநான் இவர்களுக்குக்கொடுத்தேன்.—பிதாவே, உலகம் அத்திபாரம் போடப்படுவ உசு தற்கு முன்னேநீர் என்னிடத்தில் அன்புவைத்தபடியினால், எனக்குத்தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குக்கொடுத்தவர்கள் காணும்படி, நான் இருக்கும் இடம் ஏங்கேயோ, அங்கே அவர்களும் என்னோடே யிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.—ஆ, நீதியுள்ளபிதாவே, உலகத்தாரும் உம்மை அறியவில்லை, நானோ உம்மை அறிந்திருக்கிறேன், நீர் என்னை அனுப்பினதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—நீர் என்னிடத்தில் உலகவைத்த அன்பு இவர்களில் இருக்கும்படிக்கும், நான் இவர்களில் இருக்கும்படிக்கும் உம்முடைய நாமத்தை இவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்: மேலும் தெரியப்படுத்துவேனென்றார்.

யு. அதிகாரம்.

க. யேசு ஒப்பிக்கப்படல்: யெ. மகாஆசாரியனிடத்தில் அவரைக்கொண்டுபோதல்: யெ. பேதுருவும் யோவானும் அவருக்குப் பின்செல்லல்: யெ. அவர் நியாயவிசாரணையில் உட்படல்: உசு. பேதுரு அவரைமுறுத்தல்: உசு. அவரைப் பிலாத்தினிடத்திற் கொண்டுபோதல்: கூக. பிலாத்து அவருக்குத்தீர்ப்புச்சொல்லல்.

யேசு இவ்வாக்குகளைச் சொல்லியபின்பு, தம்முடைய சீஷருடனே கிதிரோனூற்றுக்கு அப்புறம்போனார், அங்கே ஒருதோட்டமிருந்தது, அவரும் அவருடைய சீஷரும் அத்திரவேசித்தார்கள்.—யேசு தம்முடைய சீஷருடனே அங்கே அநேகந்தரம் போய் வந்ததினால், அவரைக்காட்டிக்கொடுத்த யூதாவும் அந்தஇடத்தை அறிந்தான்.—யூதா இராணுவத்தாரையும், பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களிடத்தினின்று வந்தசேவகரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும், தீவாத்திகளோடும், ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.—தமக்கு நேரிடும் யாவையும் யேசு அறிந்து புறப்பட்டு, அவர்களை நோக்கி, ஆரைத் தேடுகிறீர்களென்று கேட்க, நாசரேத்தாரானுகிய யேசுவையென்று அவர்கள் உத்தரஞ்சொன்னார்கள். அதற்கு யேசு நானே அவனென்றார். அவரைக்காட்டிக்கொடுத்த யூதாவும் அவர்களுடனே நின்றான்.—நானே அவனென்று அவர் சொன்னமாத்திரத்தில் அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.—பின்னும் அவர் அவர்களைநோக்கி, ஆரைத்தேடுகிறீர்களென்று கேட்க, நாசரேத்தாரானுகிய யேசுவையென்றார்கள்.—யேசு, நானே அவனென்று உங்களுடனே சொன்னேன்: ஆதலால் நீங்கள்

(யெ) அதி.யெ.க. அதி.யெ.உசு. க.பேதுரு.க.இ. யூதா.க. வச.உக. அதி.யெ.யெ. (யெ) அதி.க.கூ. எபி.உ.யெ. அதி.யெ.க. க.யோவா.உ.யெ. அதி.யெ.யெ. சங்.கூ.அ. அப்.க.உ.யெ.(யெ)வச.அ. அதி.யெ.யெ.யெ. க.யோவா.கூ.யெ. அதி.அ.உ.க. (யெ) மத்.கூ.யெ. கலா.க.ச. உ.தெச.கூ.க. க.யோவா.இ.யெ. (யெ) வச.யெ. (யெ) அதி.யெ.கூ. அப்.யெ.கூ. எபி.கூ.உ.சு. க.பேதுரு.க.உ.உ. உசாமு.எ.உ.சு. சங்.யெ.கூ.சா.உ.கூ. அதி.அ.ச.யெ. (யெ) அதி.உ.யெ.உ.க. (யெ) க.கொரி.க.உ.கூ. க.தெச.ச.எ. எபி.யெ. (உக) வச.யெ.உ.உ. அதி.யெ.யெ. ரோ.யெ.இ. கலா.க.உ.அ. அதி.யெ.யெ. (உஉ) அதி.யெ.உ.யெ. க.யோவா.க.க. கொலோ.கூ.யெ. (உச) அதி.யெ.கூ. க.தெச.ச.யெ. (உஇ) அதி.யெ.உ.க. அதி.யெ.கூ. அதி.எ.உ.க. அதி.யெ.யெ. வச.அ. அதி.யெ.உ.எ. (உசு) வச.கூ. அதி.யெ.கூ.யெ. (யெ) அதி. க.) மத்.உசு.கூ.க. உசாமு.உ.கூ.யெ. (உ) லூக்.உ.கூ.கூ. (கூ) மத்.உசு.ச.எ. அப்.க.யெ.

என்னைத்தேடினீர்களானால் இவர்களைப் போக விடுங்களைன்றார்.—அதினால் நீர் எனக்குக்கொடுத்தவர்களில் ஒருவரையாகிலும் நான் இழக்கவில்லையென்று அவர் சொன்னவாக்கு நிறைவேற்றிற்று.—அப்பொழுது சீமோன் பேதுரு தன்னிடத்திலிருந்தக்கத்தையுறவி, பிரதான ஆசாரியனுடைய பணிவிடைக்காரனின்வலதுகாதற வெட்டினான். அந்த வேலைக்காரனுடைய பேர் யெசு மஸ்கஸ்.—யேசு பேதுருவைநோக்கி, உன்கட்கத்தை உறையிலேபோடு: பிதா எனக்குத்தந்த பாத்திரத்தில் நான் பாணம்பண்ணாதிருப்பேயெனாவென்றார்.—அப்பொழுது இராணுவத்தாரும், சேனாபதியும், யூதருடைய சேவகரும் யேசுவை பிடித்து, அவரைக்கட்டி,—முதலாவது அன்னவிடத்திற் கொண்டுபோனார்கள்; அவன் அவ்வருஷத்து மகா ஆசாரியனாகிய காய்பாவுக்கு யசு கு மாமனாயிருந்தான்.—ஒருமனுஷன் சனங்கள் நியித்தம் மரணமடைவது தகுதியென்று யூதருக்கு ஆலோசனைசொன்னவன் அந்தக் காய்பாவே. ௧௮ சீமோன் பேதுருவும், வேறொருசேஷனும் யேசுவக்குப் பின்சென்றார்கள்: அந்தச்சேஷன் மகா ஆசாரியனுக்கு அறிமுகமானவையிருந்ததினால், யேசுவுடனே மகாஆசாரியனுடைய யசு மாளிகையிற் பிரவேசித்தான்.—பேதுருவோ வெளிவாசற்படியருகே நின்றான். அப்பொழுது மகாஆசாரியனுக்கு அறிமுகமான மற்றச் சேஷன் வெளியேயேயும், வாசகாவல் ஸ்திரியிடனே போளி, பேதுருவை உன்னை அழைத்துக்கொண்டான்.—அப்பொழுது வாசற்காவற்காரி பேதுருவைநோக்கி, நீயும் அந்தமனுஷனுடைய சேஷரில் ஒருவனல்லவாவென்றுகேட்க, அவன், நானல்லவென்றான்.—சீதன்காலமானபடியினாலேபணிவிடைக்காரரும், சேவகருங் கரியில் நெருப்பைமூட்டி, நின்று குளிர்காய்ந்தார்கள்: அவர்களுடனே பேதுருவும் நின்று குளிர்காய்ந்தான். ௨௧ அப்பொழுது மகா ஆசாரியன் யேசுவின் டத்தில், அவருடைய சேஷருயும், அவருடைய உயதேசத்தையுக்குறித்து வினவினான்.—யேசு அவனுக்குத்தரமாய், நான் பிரசித்தமாக உலகத்தாருடனேபேசினேன்; ஆலயத்திலேயும், யூதர்கூடியவருந் தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசம்பண்ணினேன்; அந்தநங்கத்திலேநான் உச ஒன்றும்பேசவில்லை.—நீர் என்னிடத்தில் ஏன் விசாரிக்கிறீர், என்சொல்லில் கேட்டவர்களுக்கு நான்சொல்லியவைகளைக்குறித்து அவர்களிடத்திலே விசாரிக்கலாம்: நான்பேசினதின்ன உஉதென்று அவர்களுக்குத்தொரியுமென்றார்.—அவர் இப்படிச் சொன்னபொழுது, சமீபமாய் நின்ற சேவகரில் ஒருவன், மகா ஆசாரியருக்கு இப்படி உத்தரஞ் சொல்லவாமாவென்று சொல்லி, யே

சுவை ஒரு அடியடித்தான்.—யேசு அவனுக்குத்தரமாக, நான் தகாததைச் சொன்னேனானால் தகாததைக்குறித்துச் சாட்சியிடு: நான் தகுந்ததைச் சொல்லியிருக்க, ஏன் என்னை அடிக்கிறாயென்றார்.—அன்னு, அவரைக்கட்டப்பட்டவராய் மகா ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அனுப்பியிருந்தான்.—சீமோன் பேதுரு நின்று குளிர்காய்ந்தான்: அப்பொழுது சிலர் அவனைநோக்கி, நீயும் அவனுடைய சேஷரில் ஒருவனல்லவாவென்றுகேட்க, அவன், நானல்லவென்று மறுதலித்தான்.—மகா ஆசாரிய உசுனுடையபணிவிடைக்காரரில் ஒருவனும், பேதுருவினாற் காதறவெட்டப்பட்டவனுக்கு இனத்தானுமானவன் அவனைநோக்கி, நான் உன்னை அவரோடே தோட்டத்திற் காணவில்லையாவென்றான்.—அப்பொழுதுபேதுரு, திரும்பவும் மறுதலித்தான்: உடனே சேவல் கூவிற்று. ௨௨ பின்பு அவர்கள் காய்பாவினிடத்தினின்று உய்யேசுவை அதிபதியின் வீட்டுக்குக்கொண்டு போனார்கள்: விடியற்காலமாயிற்று; அவர்கள் நியாயஸ்தலத்திற்போய் அசுசிப்பட்டால் பஷ்காவைப் புசிக்கக்கூடாதென்றஞ்சி, தாங்கள் அந்தவீட்டிற் பிரவேசிக்கவில்லை.—ஆதலால் பிலாத்து வெளியே அவர்களிடத்திற்குப்போய், இந்த மனுஷன்மேல் நீங்கள் என்னகுற்றஞ் சாற்றுகிறீர்களென்றான்.—அவனுக்குத்தரமாக அவர்கள், நமது இவன் குற்றவாளியல்லாதிருந்தால், உம்மிடத்தில் ஒப்பிக்கமாட்டோமென்றார்கள்.—அப்பொழுது பிலாத்து அவர்களைநோக்கி, இவனை நீங்கள் கொண்டுபோய், உங்கள் நியாயசாஸ்திரத்திற் கேற்கஇவனுக்குத்தீர்ப்புக்கொடுக்கென்றான். அதற்கு யூதர், ஒருவனுக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு எங்களுக்கு அதிகாரமில்லையென்றார்கள்.—யேசு தமக்கு மரணம் வரும்வகையைக்குறித்துச்சொல்லியிருந்த வாக்கு இவ்விதமாக நிறைவேறலாயிற்று.—அப்பொழுது பிலாத்துத்திரும்பவும் நியாயஸ்தலத்திற் பிரவேசித்து, யேசுவை அழைத்து, நீ யூதருடைய இராசனாவென்றுகேட்க,—யேசு அவனுக்குத்தரமாக, நசு இதை நீயாகக்கேட்கிறாயா, அற்றவர்கள் என்னைக்குறித்து இதை உனக்குச்சொன்னார்களாவென்றார்.—பிலாத்து உத்தரமாக, நான் யூதனும்; உன்னைனுடையசாதியாரும், பிரதான ஆசாரியரும் உன்னை எனக்கு ஒப்பித்தார்கள்: என்னசெய்தாயென்றுகேட்க,—யேசு பிரதிகுத்தரமாக, என் இராச்சியம் இவ்வுலகசம்பந்தமானதல்ல: என் இராச்சியம் இவ்வுலகசம்பந்தமானதுண்டானால், நான் யூதர்கையில் அகப்படாதபடி, என்பணிவிடைக்காரர் யுத்தஞ் செய்வார்கள்: என் இராச்சியம் இம்மையிலுள்ளதல்லவென்றார்.—அப்பொழுது

(க) அதி.௮௮.௨௨. (௮) மத்.௨௬.௮௬. (௮௧) மத்.௨௮.௨௨. மத்.௨௬.௧௬,௪௨. (௮௩) மத்.௨௬.௮௮. லூக்.௧௨. ௮௪.௨௪. (௮௪) அதி.௮௬.௮௮. (௮௮) லூக்.௨௨.௮௪. (௮௬) மாற்.௮௪.௬௬. (௨௮) மத்.௨௬.௮௮. லூக்.௪.௮௮. (௨௨) எரே.௨௮. ௨. அப்.௨௬.௨. (௨௪) மத்.௨௬.௮௮. (௨௮) மத்.௨௬.௬௬,௭௬. (௨௮) லூக்.௨௨.௬௮. அதி. ௮௬.௧௮. (௨௮) மத்.௨௮. ௨. மாற்.௮௮.௬. லூக்.௨௬.௬. அப்.௬.௮௬. மத்.௨௮.௨௮. அப்.௮.௨௮. (௬௨) மத்.௨௮.௮௬. (௬௬) மத்.௨௮.௮௬. (௬௬) க.தீமோ.௬.௮௪. தானி.௨.௪௪. தானி.௮.௮௪. லூக்.௮.௮. (௬௮) அதி.௮.௪௮. க.யோவா.௬.௮௬.

முது பிலாத்து அவரைநோக்கி, நீ இராசனல்லவாவென்றுகேட்க, யேசு உத்தரமாக, நீ சொல்லுகிறபடி நான் இராசாவே. இதற்காகவே நான் பிறந்தேன், சத்தியத்தைக்குறித்துச் சாட்சியிடுமபடிக்கே நான் இவ்வுலகத்திற்கு வந்தேன். சத்தியத்தின்பட்சத்தானெவனோ, அவன் எனக்கு அஞ்செவிகொடுக்கிறானென்று சொல்ல, -பிலாத்து, சத்தியம்வதென்றுசொல்லி, திரும்பவும் யூதரினிடத்திற்போய் அவர்களைநோக்கி, நான் அவருகேனிடத்தில் ஒருகுற்றமுக்காணவில்லை. -பல்காவில் நான் ஒருவனைவிதெலைபண்ணுவது உங்களுக்குவழக்கமாயிருக்கிறதே: ஆகையால் நான் யூதருடைய இராசாவை உங்களுக்காகவிதெலைபண்ண, உங்களுக்கு விருப்பமுண்டாவென்றான். -அப்பொழுது அவர்கள் எல்லாருஞ்சத்தமிட்டு, இவனையல்ல, பரப்பாசை விதெலைபண்ணவேண்டுமென்றார்கள். பரப்பால் ஒரு திருடனாயிருந்தான்.

யக. அதிகாரம்.

க. பிலாத்தினார் கிறிஸ்துக்குற்றமற்றவராய்க்காணப்படல், அவர் அடிக்கப்பட்டு முன்முடிசூட்டப்படல்: அ. யேசுவை விதெலையாக்கப்பிலாத்து வகைதேடல்: யக. யூதருடைய ஆரவாரத்தினால் அவரைச் சிலுவையில் அறைய ஒப்பித்தல்: டி. அவரைச் சிலுவையில் அறைதல்: உக. அவருடையவஸ்திரத்தைப்பங்கிடல்: உஊ. அவர் தமது மாதாவைக்கண்டு பேசல்: உஅ. அவர் மரணமடைதல்: கூக. அவருடையவிலாவை சுட்டியினாலே குத்தல்: கூஅ. அவரை அடக்கம்பண்ணல்.

அப்பொழுது பிலாத்து யேசுவைப் பிடித்துவாரினால் அடிப்பித்தான். -பின்பு போர்ச்சேவகர் முன்னுகளினால் ஒரு முடியைப்பின்னி, அவருடைய சிரசின்மேல் அதை வைத்து, தாமியரவருண அங்கியை அவருக்குத்தரித்து, -யூதருடைய இராசாவே, வாழ்கவென்றுசொல்லி, அவரைத் தக்க கைகளினால் அறைந்தார்கள். -பிலாத்துத் திரும்பவும் வெளியேபோய், அவர்களைநோக்கி, கேளுங்கள், இவனிடத்தில் ஒரு குற்றத்தையும் நான் காணவில்லையென்பதை நீங்கள் அறியும்படி, இவனை உங்களிடத்திற்குவெளியே கொண்டுவருகிறேனென்றான். -பின்பு யேசு, அந்தமுன்முடியும், தாமியரவருண அங்கியுந்தரிக்கப்பட்டவராய் வெளியே வர, பிலாத்து அவர்களைநோக்கி, இந்தமனுஷனைப்பாருங்ககனென்றான். -பிரதான ஆசாரியருஞ் சேவகரும் அவரைக்கண்டபொழுது சத்தமிட்டு, சிலுவையில் அறையல், சிலுவையில் அறையுமென்று சொல்லி, பிலாத்து, நீங்கள் இவனைக்கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள்: இவனிடத்தில் ஒரு குற்றத்தையும் நான் காணவில்லையே

யென்றான். -யூதர் உத்தரமாக, எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால் அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் மரணம் அடையவேண்டுமென்றார்கள்.

அந்தச்சொல்லைப் பிலாத்துக்கேட்டபொழுது அதிகமாய்ப்பயந்து, திரும்பவும் நியாயஸ்தலத்திற் பிரவேசித்து, -யேசுவை நோக்கி, நீ எவ்விடத்தானென்றுகேட்க, யேசு உத்தரங்கொடுக்கவில்லை. -ஆதலால் பிலாத்து அவரிடத்தில், நீ எனக்கு உத்தரஞ்சொல்லுகிறதில்லையா, உன்னைச் சிலுவையில் அறைகிறதற்கும் எனக்கு அதிகாரமுண்டு, உன்னைவிதெலைபண்ணுவதற்கும் எனக்கு அதிகாரமுண்டு, இது உனக்குத் தெரியாதாவென்றான். -யேசு, உயரத்திலிருந்து கொடுக்கப்படாதிருந்தால் என்னைவிரோதிக் கும் ஒரு அதிகாரமும் உனக்குண்டாயிருக்கமாட்டாது: ஆதலால் என்னை உன்னிடத்தில் ஒப்பித்தவனுக்கு அதிகபாவமுண்டுஎன்றார். -அது முதல் பிலாத்து அவரைவிதெலைபண்ணவகைதேடினான்: யூதர்களோசத்தமிட்டு, இவனை விதெலைபண்ணினால் நீ இராசனுடைய பட்சத்தானல்ல: தன்னை இராசாவாக்குகிறவனெவனோ, அவன் இராசனுக்கு விரோதியாயிருக்கிறானென்றார்கள்.

பிலாத்து இந்தச்சொல்லுக்கேட்டு, ஏறக்குறை யக ஆறம்மணிகேரத்தில், அவன் யேசுவை வெளியே அழைத்துப்போய், தளவரிசைப்படுத்திய இடமென்றும், எபிரேயுபாஷையிலே கப்பதாவென்றுஞ்சொல்லப்பட்ட ஸ்தானத்திலே நியாயாசனத்தின்மேல் உட்காந்து, யூதரை நோக்கி, உங்கள் இராசாவைப்பாருங்கனென்றான். -அந்தகாள் பல்காவை ஆயத்தப்படுத்துகிற கானாயிருந்தது. -அவர்கள் சத்தமிட்டு, அகற்றும், அகற்றும், இவனைச் சிலுவையில் அறையுமென்று சொல்ல, பிலாத்து, உங்களுடைய இராசனை நான் சிலுவையில் அறையலாமாவென்றான்; அதற்குப் பிரதான ஆசாரியர், கைசரேயனரி, வேறொரு இராசா எங்களுக்கு இல்லையென்றார்கள். -அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படி அவன் அவர்களுக்கொப்பிக்க, அவர்கள் யேசுவை நடத்திக்கொண்டுபோனார்கள். -அவர் மெத்தம்முடைய சிலுவையைச்சமந்துகொண்டு, எபிரேயுபாஷையிலே கொல்கொதாவென்று பெயர்கொண்ட கபால் ஸ்தானம் என்னும் இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். -அங்கே இருபக்கல் டிசுகளிலே வேறு இருவரையும், அவர்கள் கவிலே யேசுவையுஞ் சிலுவைகளில் அறைந்தார்கள்.

“நாசரேத்தாராகுதிய யேசு என்னும் யூத யகரின இராசா,” என்ற பிலாத்து எழுதி, அதைச் சிலுவையின்மேற் சேர்ப்பித்தான். -யேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச்ச

(க.அ) மத்.உஎ.உச. அதி.யக.ச.ச. (கக) மத்.உஎ.யி. (ச.ய) அப்.க.யச. ஊக்.உக.யக. - (யக. அதி. க.) மத்.உஎ. உச. ஊக்.யி.யக.கக. (ச) அதி.யி.யக.அ. (ச) அப்.க.யக. (எ) லேவி.உச.யக. மத்.உச.கக. மத்.ய.கக. (க) ஏசா. கக.எ. மத்.உஎ.யி.யச. (யக) ஊக்.உஉ.கக. அதி.எ.க.யி. (யஉ) ஊக்.உக.உ. அப்.யி.எ.எ. (யச) மத்.உஎ.கஉ. (யக) ஆதி.சக.யி. (யச) மத்.உஎ.உச.கக. (யி) மத்.உஎ.கக.கக. என்.யி.கக. எபி.யக.யி. (யக) மத்.உஎ.கஎ.

மீபமானதினலும், அது எபிரேயு, கிரேக்கு, லத்தீன் பாஷைகளில் எழுதப்பட்டதினலும், யூதரில் அநேகர் அந்த எழுத்தை வாசித்தார்கள்.—
 ௨௧ யூதருடைய பிரதான ஆசாரியர், பிலாத்தினிடத்தில், யூதருடைய இராசாவென்று நீர் எழுதாமல், தான் யூதருடைய இராசாவென்று அவன் சொன்னனென்பதாக எழுதவேண்டுமென்றார் உட்கள்.—பிலாத்து உத்தரமாக, நான் எழுதினது எழுதியாயிற்றென்றான்.

௨௩ போர்ச்சேவகர் யேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொருபங்காக நாலுபங்காக்கினார்கள்; அங்கியமையும் எடுத்தார்கள்: அந்த அங்கி கைக்கப்படாமல், மேலே தொடங்கி முழுவுதும் செய்யப்பட்டிருந்தபடியால்,—அவர்கள் தங்களுக்குள்ளேபேசி, இதைக் கிழியாமல், இது எவனுக்குவருமோ, அறியும்படி சீட்டுப்போடுவோமென்றார்கள்: “என்வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டார்கள், என் உடைக்குச் சீட்டுப்போட்டார்கள்.” என்னும் வேதவாக்கியம் போர்ச்சேவகர் இப்படிச்செய்ததினால் நிறைவேற்றியது.

௨௫ அத்தருணத்தில் யேசுவின் சிலுவைக்குச்சமீபத்தில் அவருடைய மாதாவும், அவளுடைய சகோதரியாகிய கிலியொப்பாமரியாளும், மத்த உசலீனீமரியாளும் நின்றார்கள்.—யேசு தம்முடைய மாதாவையும், அங்கே நின்ற தமக்கு அன்பான சீஷையும்தார்த்து, பின்பு தம்முடைய மாதாவை நோக்கி, ஸ்திரியே, உன்னுடைய மகளைப்பாரென்றார்.—அந்தச் சீஷை நோக்கி, உன்மாதவைப்பாரென்றார்; அதினால் அந்தச் சீஷன் அந்நேரம்முதல் அவனைத் தன்வீட்டிற்குச் சென்றுக் கொண்டான்.

௨௬ அதன்பின்பு எல்லாம் முடிந்ததென்று யேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறும்படி, நான் உகதாமாயிருக்கிறெனன்றார்.—அங்கே காடியிறைந்த ஒரு பாத்திரம்வைக்கப்பட்டிருந்தது: அவர்கள் கடற்காளானைக் காடியில் தோய்த்து, ஈசோப்புத்தண்டிற்சேர்த்து, அவருடைய வாயினிடத்திற்கு நீட்டிக்கொடுத்தார்கள்.—யேசு காடியைவாங்கினபின்பு, முடிந்ததென்று சொல்லி, கூசு தலையைச்சாய்த்து ஆவியை விட்டார்.—அந்தநான் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநானான்படியினால், சரீரங்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராத்தபடி யூதர் பிலாத்தினிடத்திற்குப் போய், அவர்களுடைய கால் எலும்புகளை முறிக்கும்படிக்கும், சரீரங்களை எலும்புபடிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.—ஆதலால் போர்ச்சேவகர்வந்து, அவருடனே சிலுவைகளில் அறையப்பட்டவர்களில் முந்தினவனுடைய கால் எலும்புகளையும், மற்றவனுடைய கால் எலும்புகளையும் முறித்தார்கள்.—அவர்கள் யேசுவினிடத்தில்வந்து, அவர் மரித்ததைக்கண்டு, அவருடைய கால் எலும்புகளை முறிக்கவில்லை.—பின்பு போர்ச்சேவகரில் ஒரு கூசுவன் ஈட்டியினால் அவருடைய விலாவிற்குத்தினால், உடனே இரத்தமும் நீரும் புறப்பட்டன.—அதைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவன் கண்ணினால் அதைக்கண்டான், அவனுடையசாட்சி மெய்யாயிருக்கிறது: நீங்கள் விசுவாசிக்கும்படி, அவன் தான்சொல்வது மெய்யென்று அறிந்திருக்கிறான்.—“அவருடைய எலும்புகளில் கூசு ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.” என்னும் வேதவாக்கியமும்,—“தங்கள் குத்தினவரைப் பார்ப்பாரர்கள்,” என்ற வேறொருவாக்கியமும் நிறைவேறும்படி இவைகள் நடந்தன.

இதன்பின்பு அரிமத்தியா ஊரானும், யேசு கூடிக்குச் சீஷையிருந்தும், யூதருக்குப் பயந்ததினால் அதை மறைத்தவனுமாகிய யோசேப்பு, யேசுவினுடைய சரீரத்தை எடுத்துக்கொள்ளும்படி பிலாத்தினிடத்தில் உத்தரவுகேட்டான்: பிலாத்து உத்தரவுகொடுக்க, அவன் போய், யேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டான்.—ஆரம்பத்தில் கூசு ஒரு இராத்திரியிலே யேசுவினிடத்திற்குப் போயிருந்த நிக்கோதேமும் ஏறக்குறைய நூறு இராத்தல் வெள்ளைப்போளத்தையுக் கரியபோளத்தையுக்கலந்துகொண்டவந்தான்.—பின்பு அவர்கள் யேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டு, யூதர் பிரேதத்திற்கு சுகந்தவருக்கமிடுகிறமுறைமைக்கேற்ற, அதைச் சுகந்தவருக்கங்களுடனே புடவைகளாற் சுற்றிக்கட்டினார்கள்.—அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒருதோட்டமிருந்தது; ஒருபொழுதும் ஒருவரும் வைக்கப்பட்டிராத புதியபிரேதவறை அந்தத்தோட்டத்திலேயிருந்தது.—அந்தநான் யூதருடைய ஆயத்தநாசு உளான்படியினலும், பிரேதவறை சமீபமாயிருந்ததினலும் அங்கே யேசுவை வைத்தார்கள்.

உய. அதிகாரம்.
 க. யேசுவின் உத்தானத்தைத் தெரிவித்தல்: ௧௧. மத்தலீனீமரியாளருக்கு அவர்தரிசனமாதல்: ௧௨. சீஷருக்குத்தரிசனமாதல்: ௨௪. தோமாவுக்குத்தரிசனமாதல்: ௧௩. சுவீசேஷத்தை எழுதின அபிப்பிராயமின்னதெனக்காட்டல்.
 பின்பு வாரத்தின் முதலாம்நாள் காலையில், இருட்டுடோட மத்தலீனீமரியான் பிரேதவறையினிடத்திற்குப்போய், அதிலிருந்தகல்லு எடுக்கப்பட்டிருப்பதைக்கண்டு,—அவன் ஓடி, சீமோன் உபேதுருவினிடத்திலும், யேசுவுக்கு அன்பான

(௨௧) லூக்.௨௩.௩௪.(௨௪)சங்.௨௨.௩௮. (௨௫) மாற்.௩௩.௪௩. லூக்.௨௪.௩௮.(௨௬)அதி.௩.௨௬. அதி.௨௩.௨. அதி.௨௬.௨.யே. அதி.௨௪. (௨௭) அதி.௧.௩௧. அதி.௩.௧௬. (௨௮) சங்.௧௧.௨௬. (௨௯) மத்.௨௭.௪௮. (௩௦) அதி.௩.௪௬. (௩௧) வச.௪௨. மாற்.௩௩.௪௨. உபா.௨௧.௨௬. (௩௨) க.யோவா.௩.௬. (௩௩) யாத்.௩.௨.௪௬. என்.௧.௩.௨. சங்.௩.௪. (௩௪) சங்.௨.௨.௩.௪.௪. சக.௩.௨.௩. வெளி.௧.௭. (௩௮) மத்.௨௭.௩௭. லூக்.௨.௬. அதி.௧.௨௨. (௩௯) அதி.௩.௨. அதி.௭.௩. (௪௦) அப்.௩.௬. (௪௧) வசா.௩.௬. வச.௩.௬.—(௨௩) அதி. ௧. மத்.௨௮.௧. (௨) அதி. ௩.௨.௬. அதி.௩.௨. அதி.௨.௬.௭.௨.௩.

மற்றச் சீஷனிடத்திலும்போய், பிரேதவறையினின்றும் கர்த்தாவை எடுத்துக்கொண்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத்தெரியவில்லையென்றார்.-அப்பொழுதுபேதூருவும், மற்றச் சீஷனும் பிரேதவறையினிடத்திற்குப் போகும்படிபுறப்பட்டு, இருவருக்கூட ஓடினார்கள்.-பேதூருவிலும் மற்றச் சீஷன் தூரிதமாய் ஓடி, முந்திப் பிரேதவறையினிடத்திற்குச் சேர்ந்து, -குனிந்து, சேலைகள் வைத்திருக்கக்கண்டான்; அவன் உள்ளே போகவில்லை.-அப்பொழுது சீமோன்பேதூரு அவனுக்குப்பின்னேசென்று, பிரேதவறையிற் பிரவேசித்து, -சேலைகளைவைத்திருக்கிறதையும், அவருடைய தலையைச்சுற்றியிருந்தசேலை மற்றச் சேலைகளுடனே வைக்கப்படுமேய் வேறாக ஒரு இடத்திற்குச் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறதையும் கண்டான்.-அப்பொழுது முந்திப்பிரேதவறையைச்சேர்ந்த மற்றச் சீஷனும் உள்ளேபோய், கண்ட, விசுவாசித்தான்.-அவர் மரித்தோரை நீங்கி உயிர்த்தெழுந்திருக்க வேண்டுமென்கிற வேதவாக்கியத்தின் கருத்தை அவர்கள் இதுவரைக்கும் உணரவில்லை.-பின்பு அந்தச்சீஷர் தங்கள்வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள்.

பக மரியான் பிரேதவறையினருகே வெளியில் அழுதுகொண்டிருக்கின்றான்: அவன் அழுது குனிந்து உயிர்த்தெழுந்தருளின பார்த்து, -யேசு வினசாரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளங்கியைத்தரித்தவர்களாகி, தலைமாட்டில் ஒருவனும், கால்மாட்டில் ஒருவனுமாய் இரண்டுபக தூதர் இருக்கக்கண்டான்.-அவர்கள் அவனை நோக்கி, ஸ்திரியே, ஏன் அழுதுகொண்டிருக்கே? அவள், ஏன் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை-என்றுசொல்லி, பின்னாகத்திரும்புகையே யேசு நிற்கக்கண்டான், அவன் அவரை யேசு வென்று அறியவில்லை.-பக யேசு அவனைநோக்கி, ஸ்திரியே, ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்? அவன் அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி, அவருடனே, ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனீரே யானால் அவரைவைத்த இடத்தைஎனக்குச்சொல்லவேண்டும், நான்போய் அவரை எடுத்துக்கொள்வீனென்றார்.-யேசு, மரியாளே, யென்று அவருடனேசொல்ல, அவன் திரும்பி அவரை நோக்கி, போதகரேயென்றருத்தங்கொள்ளும் இயைபினையென்றார்.-யேசு அவனைநோக்கி, நீ என்னத்தொடாதே; இன்னும் என்பிதாவினிடத்திற்கு நான் எழுந்துபோகவில்லை: நீ என்சுகோதாரிடத்திற்குப்போய், அவர்களைநோக்கி, நான் என்பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதா

வினிடத்திற்கும், ஏன் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் எழுந்துபோகிறேனென்று சொல்லென்றார்.-மத்தலீமரி யடியான்போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தனக்குச்சொன்னவைகளையுஞ் சீஷருக்குத்தெரிவித்தான்.

வாரத்தின் முதல்நாளாகிய அன்றைத்தினம், யசு அஸ்தமனகாலத்தில், சீஷர் யூதருக்குப் பயந்ததிலும் கதவுகளைப்பூட்டிக் கூடியிருக்கையில், யேசு தோன்றி, நடுவிலேநின்று, உங்களுக்குச்சமாதானமுண்டாவதாகவென்றுசொல்லி, -தம்முடையகைகளையும், விலாவையும் அவர்கட்குக்குக்காண்பித்தார். சீஷர் கர்த்தாவைக் கண்டபொழுது மகிழ்ந்தார்கள்.-அப்பொழுது உசு யேசு திரும்பவும் அவர்களுடனே, உங்களுக்குச்சமாதானம் உண்டாவதாக: பிதானனை அனுப்பினதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேனென்றுசொல்லி, -பின்பு அவர்கள்மேல் உசு உசு தி, பரிசுத்த ஆவியை உட்கொள்ளுங்கள்.-எசு உசு வர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாகிறுப்பீர்களோ, அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்குமென்றார்.

யேசு வந்தபொழுது, பன்னிருவரில் ஒருவசு லுகிய திதுமு வெண்ணூர் தோமா அவர்களுடனே இருக்கவில்லை.-ஆதலால் மற்றச்சீஷர் அசு லுகியுடனே, நாங்கள் கர்த்தரைக் கண்டோமென்றுசொல்ல, அவன் அவர்களுடனே, அவருடையகைகளில் ஆணி அடித்திருந்த தழும்பை நான்கண்டு, அந்தத்தழும்பில் என் விரலையிட்டு, அவருடைய விலாவில் என் கையை வைத்தாலொழிய, விசுவாசிக்கமாட்டேனென்றான்.

எட்டுநாள்களுக்குப்பின்பு அவருடைய சீஷர் திசுசுரும்பவும் அறைக்குள்ளே இருந்தார்கள், தோமாவும் அவர்களுடனே இருந்தான்: கதவுகளைப்பூட்டப்பட்டிருந்தன, அப்பொழுது யேசு வந்து, நடுவிலே நின்று, உங்களுக்குச்சமாதானமுண்டாவதாகவென்றார்.-பின்பு தோமா உசுவைநோக்கி, உன்விரலை இங்கேநீட்டி, என்னைகளைப்பார்; உன்கையை இங்கேநீட்டி, என்விலாவிலே வை: அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிருப்பாயாகவென்றார்.-அவருக்குத்தரமாகத்திசுசு தோமா, ஏன் கர்த்தாவே, ஏன் தேவனே என்றான்.-யேசு தோமாவே, நீ என்னைக்கண்ட உசுபடியினாலே விசுவாசித்தாய்: கானமலிருத்தும்விசுவாசிப்பவர்களை வாழ்வுடையவர்களென்றார்.

இந்தப்புத்தகத்தில் எழுதப்படாதவேறானேசு அசு லுகியை யானவர்களையும், யேசு, தம்முடைய சீஷர் முன்பாகச் செய்தார்.-யேசு தேவனுடைய

(க) லூக். உசு. உசு. (ஊ) அதி. யசு. சய. (எ) அதி. யசு. சசு. (சு) சங். யசு. ய. அப். உ. உசு-கசு. (யசு) மாற். யசு. ஊ. (யசு) மத். உசு. க. லூக். உசு. யசு. கசு. அதி. உசு. (யசு) சங். உசு. உசு. ரோ. அ. உசு. எபி. உ. யசு. அதி. யசு. உசு. எபே. க. யசு. (யசு) மத். உசு. ய. (யசு) மாற். யசு. யசு. க. கொரி. யசு. ஊ. (உய) அதி. யசு. உசு. (உசு) அதி. யசு. யசு. உசு. உசு. உசு. எபி. கசு. (உசு) மத். யசு. யசு. மத். யசு. யசு. (உசு) அதி. யசு. யசு. (உசு) க. யோவா. க. க. (உசு) உ. கொரி. ஊ. க. பேதூரு. க. அ. (கய) அதி. உசு. உசு. (கசு) லூக். கசு. அதி. க. யசு. யசு. க. பேதூரு. க. அ. க.

ய குமாரனாகிய கிறிஸ்தென்று நீங்கள் விசுவாசிப்பதற்கும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நீங்கள் சீவனை அடைவதற்குமே இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

உக. அதிகாரம்.

க.கிறிஸ்து தைபேரியாஎன்னுங்கல்லையொக்கடற்கரையில் சீஷருக்குத் தரிசனமாதல்: யடு. பேதுருவோடே சம்பாஷணைசெய்தல்: உய. யோவானைக்குறித்துப்பேசல்: உச. முடிவுரைத்தல்.

இதன்பின்பு யேசு தைபேரியாவின் கடற்கரையிலே திரும்பவர் தம்மைச் சீஷருக்குக் காட்டினார்; இதுவே அவர் தம்மைக்காட்டின விவரம்.-சீமோன்பேதுருவும், திதுமுலென்னுந்தோமாவும், கல்லையாவிலுள்ள கானூரானாகிய நாதான்வேலும், செபேதேயுவின் புத்திரரும், அவருடைய சீஷரில் வேறிருவருங்கூடியிருக்கிற காலத்திலே,-சீமோன்பேதுருமற்றவர்களைநோக்கி, நான் மீன்பிடிக்கப்போகிறேனென்று சொல்ல, அவர்கள், நாங்களும் உன்னுடனே வருகிறோமென்றார்கள். உடனே அவர்கள் புறப்பட்டிப்போய்ப்படவிலேறினார்கள்; அன்றிரவில் அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.-விடியற்காலமானபொழுது யேசு கரையிலே நின்றார்: அவரையேசு வென்று சீஷர் அறியவில்லை.-அப்பொழுது யேசு அவர்களைநோக்கி, பின்னாகனே, புகிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்திலுண்டாவென்றுகேட்க, அவர்கள் இல்லையென்றார்கள்.-பின்பு அவர், நீங்கள்படவுக்குவலப்புறத்தில்வலையைப்போடுங்கள், உங்களுக்கு அகப்படுமென்று சொல்ல, அவர்கள்போட்டார்கள், திரளானமீன்கள் அகப்பட்டதினால் அதைஇழுக்கக்கூடாமற்போயிற்று.-ஆதலால் யேசுவுக்கு அன்பானசீஷன்பேதுருவைநோக்கி, அவர் கர்த்தரென்றார். அவர் கர்த்தரென்று சீமோன்பேதுரு கேட்ட மாதிரித்தில, தான்வல்திரமில்லாதவனொன்படியினாலே தன் மேலங்கியைக்கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.-மற்றச்சீஷர் கரைக்கு ஏறக்குறைய இருதூறுமுழத்தூரத்தில் இருந்தபடியினால் மீன்களுடனே வலையை இழுத்துக்கொண்டு படவின்வழியாய்ச்சேர்ந்தார்கள்.-அவர்கள் கரையிலிறங்கினபொழுது, அக்கினி கரிகளில் மூளுகிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையுங்கண்டார்கள்.-யேசு, நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களின் சில கொண்டு கொருங்கனென்றுசொல்ல, சீமோன்பேதுரு திரும்பிப்போய், தூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்தவலையைக் கரைக்கு இழுத்தான்: இவ்வளவிலிருந்தும்வலையெழியவில்லை.-பின்பு யேசு அவர்களைப் போசனம்பண்ணவாரும்

கனென்றழைத்தார். அவரைக் கர்த்தரென்று சீஷர் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனாகிலும் நீர் ஆரென்றுகேட்கத்துணியவில்லை.-யேசு அவர் வந்து அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குப் பரிமாறினார்.-இவ்வதமாக யேசு மயசரித்தோரிவருந்து எழுந்தபின்பு தம்முடைய சீஷருக்கு மூன்றாந்தரத் தரிசனங்கொடுத்தார்.

அவர்கள் போசனம்பண்ணினபின்பு, யேசு இசீமோன்பேதுருவைநோக்கி, யோனாவின் புத்திரனாகிய சீமோனே, இவர்களிலும் நீ என்னில் அதிக அன்பாயிருக்கிறாயாவென்றார்; அதற்கவன், கர்த்தாவே, நான் உம்மில் அன்பாயிருக்கிறதை நீர் அறிந்திருக்கிறீரென்று சொல்ல, அவர், என்னுட்குட்டிக்களைப் போஷிப்பாயாகவென்றார்.-அவர் இரண்டாந்தரமும் அவனைநோக்கி, யோனாவின் புத்திரனாகிய சீமோனே, என்னில் அன்பாயிருக்கிறாயாவென்றார்; அதற்கவன், கர்த்தாவே, நான் உம்மில் அன்பாயிருக்கிறதை நீர் அறிந்திருக்கிறீரென்று சொல்ல, அவர், என்னுட்களை மேய்ப்பாயாகவென்றார்.-அவர் மூன்றாந்தரமும் அவனைநோக்கி, யோனாவின் புத்திரனாகிய சீமோனே, நீ என்னில் அன்பாயிருக்கிறாயாவென்றார். என்னில் அன்பாயிருக்கிறாயாவென்று அவர் மூன்றாந்தரமும் தன்னுடனே சொன்னபடியினாலே பேதுரு துக்கமடைந்து, கர்த்தாவே, நீரெல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்: நான் உம்மில் அன்பாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறீரென்று சொல்ல, யேசு அவனுடன், என்னுட்களைப்போஷிப்பாயாக.-நீ இளவயதுள்ளவனாயிருக்கையில் உன் மூன்று அரைக்கச்சை நீயே கட்டிக்கொண்டு உன் இஷ்டப்படி நடந்துவந்தாய்: நீ முதிர்வயதுள்ளவனாயிருக்கும்பொழுது உன் கைகளை நீட்டுவாய், வேறொருவன் உன் அரைக்கச்சைக்கட்டி உனக்கிஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டு போவானென்று மெய்யாகவே உனக்குச்சொல்லுகிறேனென்றார்.-அவன் இன்னவிதமான மகிழ்ச்சி கணத்தினாலே தேவனுடைய மகிமைபிரகாசிக்கப்பண்ணுவானென்பதைக் குறிக்கும்பொருட்டு இப்படிச்சொன்னார். அவர் இப்படிப்பேசினபின்பு, என்னைப் பின்சென்றவாவென்று அவனுடனே சொன்னார்.-அந்தப்படி பேதுரு திரும்பிப்பார்த்து, யேசுவுக்கு அன்பானவனும், இராப்போசனம்பண்ணுகையில் அவருடையமார்பிலேசார்ந்து, கர்த்தாவே, உம்மைக்காட்டிக்கொடுப்பவன் யாவனென்று கேட்டவனுமாகிய சீஷன் செல்லுகிறதைக்கண்டான்.-பேதுரு அஉகவனைக்கண்டு, யேசுவைநோக்கி, இவன் என்னவாயிருப்பானென்றார்.-அதற்கு யேசு, உன் நான் வருமளவும் இவனிருக்கும்படி எனக்குச்

(உக. அதி. உ.) அதி.க.சடு. மத்.ச.உக. (ச) அதி.உய.யசு. (டு) லூக்.உச.சக. (ஈ) லூக்.டு.ச.ச.எ. (ஏ) அதி.யக.உக. அதி.உய.உ(யு)அப்.ய.சக. (யச) அதி.உய.யக.உக. (யசு) அப்.உய.உஅ. எப்.யக.உய. க.பேதுரு.உ.உடு. க.பேதுரு.டு.உச. (யஎ) அதி.உ.உச.உடு. அதி.யச.கய. (யஅ) அதி.யக.கச. அப்.ய.உ.க.ச. (யக) உ.பேதுரு.க.யச. (உய) அதி.யக.உக.உடு. அதி.உய.உ. (உஉ) மத்.யக.உ.எ.உஅ. மத்.உடு.கக. க.கொரி.ச.டு. க.கொரி.யக.உச. வெளி.உ.உடு. வெளி.க.யக. அதி.உ.உ.எ.உய.



சித்தமானால் உனக்கென்ன; நீ எண்ணப்பின்
உக செல்லென்றார்.—அதினால் அந்தச்சீஷன் மரண
மடையானென்கிற பேச்சுச் சகோதரருக்குள்
ளே உண்டாயிற்று: யேசு அவன் மரணமடை
யானென்று சொல்லாமல், நான்வருமளவும் அ
வனிருக்க எனக்குச் சித்தமானால் அதினால் உ
உச எனக்கென்னவென்றார்.—அந்தச் சீஷனே இந்த

விசேஷங்களைக்குறித்துச் சாட்சியீட்டு, இவை
களை எழுதினான்: அவனுடைய சாட்சிமெய்யென்
று அறிந்திருக்கிறோம்.—அன்றியும் யேசு செய் உடு
த மற்ற அநேககாரியங்களுண்டு, அவைகள் ஒவ்
வொன்றாய் எழுதப்பட்டால், அதினால் உண்டா
கும் புத்தகங்களை உலகங்களெல்லா தென்று கரு
துகிறேன். ஆமென்.

(உச) அதி.யக.௧௫. ௧.யோவா.யஉ. (உடு) அதி.உய.௧௩. ஆமோ.எ.ய.

அப்போஸ்தலரின் கிரியைகள்.

க. அதிகாரம்.

க. யேசு தம்முடைய சீஷருக்குத்தரிசனமாதல், அவர்களுக்குக் கட்டளையிடல், வானத்துக்கெழுந்தருளல்: ௨௨. சீஷர் யெருஷலேமுக்கு மீளுதல், அங்கேபிரார்த்தித்தல்: ௨௩. யூதாவுக்குப் பிரதியாக மத்தியாவை ஏற்படுத்தல்.

தேயோப்பிலுவே, யேசு, தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப்பரிசுத்த ஆவியைக்கொண்டுகட்டளையிட்டபின், அவர்வெறெடுக்கப்பட்டநான்வரைக்குஞ்செய்ததும், போதித்ததாகிய யாவையுக்குறித்து முதலாம் பிரபந்தத்தைப்பண்ணினேன். - அவர்மரணவேதனையடைந்தபின்பு, நாற்பதுநாள் அளவும் அவர்களுக்குத்தரிசனமாகி, தேவனுடைய இராச்சியத்திற்கேற்றவைகளைப்பிரசங்கம்பண்ணி, அநேகதிருஷ்டாந்தங்களினாலே தம்மை உயிரோடிருப்பவராக அவர்களுக்குக்காட்டினார். - அவர் அவர்களுடனே கூடியிருந்தபொழுது அவர்களைநோக்கி, யோவான் சலத்தினாலே ஞானஸ்தானங்கொடுத்தான்; நீங்களோ பரிசுத்த ஆவியினாலே சிலநாள்களுக்குள்ளே ஞானஸ்தானம் பெறுவீர்கள். - ஆகையால் நீங்கள் யெருஷலேமைவிட்டுநீங்காமல், என்னிடத்தில் நீங்கள் கேள்விப்பட்ட பிதாவினுடைய வாக்குத்தத்தத்தைப்பெறக் காத்திருக்கவேண்டுமென்று கட்டளையிட்டார். - அவர்கள் கூடிவந்திருந்தபொழுது அவரைநோக்கி, கர்த்தாவே, நீர் இறந்தகாலத்திலா இலரவேலரிடத்தில் இராச்சியப்பரிபாலனத்தைத் திரும்பவும் நிலைப்படுத்துவீரென்றுகேட்க, - அவர் அவர்களுடனே, பிதா தம்முடையவசத்தில் வைத்திருக்கிறகாலங்களையும், சமயக்களையும் அறிகிறது உங்களுக்குத்தகாது. - பரிசுத்த ஆவி உங்கட்கெல்லும் வரும்பொழுது நீங்கள் வல்லமையைப்பெற்று, யெருஷலேயிலும், யூதேயா, ஷமாரியாவிலுமெங்கும், பூமியின் கடை எல்லாவரைக்குமுள்ள இடங்களிலும் எனக்குச் சாட்சியாயிருப்பீர்களென்றார். - அவர் இவைகளைச் சொல்லியபின்பு, அவர்கள் கண்களுக்குமுன்பாக வெறெடுக்கப்பட்டார்; அவர்கள் அலரைக்காணாதபடி, ஒருமேகம் அவரை எடுத்துக்கொண்டுபோயிற்று. - அவர் போகிறபொழுது அவர்கள் வானத்திற்கு நேராய் உற்றுப்பார்க்கையில், வெள்ளங்கியைத்தரித்த இரண்டிப்பேர்

அவர்கள் அருகேகின்று, - கலிலேயராகிய மனுஷசரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணந்துபார்க்கிறீர்கள்; உங்களினின்ற வானத்திற்கு ஏற்றப்பட்ட அந்த யேசு, வானத்திற்கு எழுந்தருளநீங்கள் கண்டவிதமாகவே, திரும்பவும் வருவாரென்றார்கள். - அப்பொழுது அவர்கள் ஒலிவ உட என்னப்பட்ட மலையைவிட்டு யெருஷலேமுக்குத் திரும்பினார்கள். அந்த மலை யெருஷலேயினின்ற ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கின்றது. - அவர்கள் பிரவேசித்தபின்பு மேலறை யில் ஏறினார்கள். அங்கே பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயும், அல்வேயுவின் புத்திரானாகிய யாக்கோபும், சிலோத்தேயென்னுஞ் சீமோனும், யாக்கோபின் சகோதரானாகிய யூதாவுந்தங்கியிருந்தார்கள். - இவர்களுள்வாரும், யேசுவின் மாதாவாகிய யசமரியான்முதலான ஸ்திரீகளோடும், அவருடைய சகோதரரோடும் ஒருமனப்பட்டு, வேண்டெலிலும், விண்ணப்பத்திலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

அந்தச்சமயத்தில் ஏறக்குறைய நூற்றிருபது ௨௩ பேர் கூடி இருந்தபொழுது, பேதுரு சீஷர்மத்தியிலேகின்று, - சகோதரரே, யேசுவைப்புகழ்பிடித்தவர்களுக்கு வழிகாட்டியான யூதாவைக்குறித்துப்பரிசுத்த ஆவிதாவிதின்வாக்கினால்முன் சொல்லியவேதவாக்கியம் நிறைவேறுவது அவசியம். - அவன் எங்களுக்குள் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திற்பங்கைப்பெற்றிருந்தான். - அவன் அநீதத்தின் பலனுக்கு ஒருநிலத்தை மெய்வாக்கினான், பின்பு அவன் தலைகீழாகவியுந்து நடுவேவெழிக்க அவன் குடர்களுள்வாரு சரிந்தான். - இது யெருஷலேயியர் அனைவருக்குத்தெரியுந்தது; அன்றியும் அந்தநிலம் இவர்களுடைய சயபாஷையிலும் இரத்தநிலமென்றருத்தக்கொள்ளும் அகெல்தம என்று சொல்லப்படுகின்றது. - "அவ உயனுடைய விடுபாழாகக்கடவது, அதில் ஒருவனும் வாசம்பண்ணாதிருப்பானாக: அவனுடைய கண்காணிப்பை வேறெருவன் பெறுவானாக," என்று சங்கீதப்புத்தகத்தில் எழுதியிருக்கின்றது. - ஆதலால் யோவான் ஸ்தானங்கொடுத்தநாள்முதல், கர்த்தராகிய யேசு நம்மைவிட்டு ஏ

(க. அதி. க.) லூக். க. க. (உ) மாற். யெ. யெ. க. தீமோ. க. யெ. மத். உ. யெ. யெ. (க) லூக். உ. ச. க. க. கொரி. யெ. (௩) லூக். உ. ச. ச. க. யோவா. யெ. யெ. உ. ச. உ. யோவா. யெ. எ. அதி. உ. க. க. (௩) மத். க. யெ. யோவோ. க. யெ. அதி. உ. ச. (க) மத். உ. ச. க. ஏசா. க. உ. ச. தானி. எ. உ. எ. ஆமோ. க. யெ. (எ) மத். உ. ச. க. க. மாற். யெ. க. உ. க. தெச. ச. க. (அ) அதி. உ. ச. ச. லூக். உ. ச. ச. யெ. யோவா. யெ. உ. எ. (க) லூக். உ. ச. யெ. யோவா. க. க. உ. (ய) மத். உ. யெ. க. (யெ) அதி. உ. எ. அதி. யெ. க. க. தானி. எ. யெ. மத். உ. ச. யெ. யோவா. யெ. க. க. தெச. க. க. க. தெச. ச. யெ. உ. தெச. க. யெ. வெளி. க. எ. (யெ) லூக். உ. ச. யெ. (யெ) அதி. க. க. எ. க. க. மத். யெ. உ. ச. யெ. லூக். க. யெ. யூதா. க. (யெ) அதி. உ. ச. ச. லூக். உ. ச. ச. க. (யெ) மத். யெ. க. (யெ) வெளி. க. ச. (யெ) சங். ச. க. யோவா. யெ. யெ. லூக். உ. ச. யெ. யோவா. யெ. க. (யெ) மத். யெ. ச. லூக். க. யெ. வச. உ. அதி. யெ. உ. யெ. (யெ) மத். உ. எ. யெ. யெ. மத். உ. ச. யெ. உ. யெ. யெ. (யெ) சங். ச. க. உ. ச. யெ. (உ) மாற். க. க. வச. க.

உஉ நெடுக்கப்பட்ட நான்வரைக்கும்,—அவர் நமக்குள்ளே போக்குவரவுசெய்த எல்லாக்காலங்களிலும், எங்களுடன் இருந்தமனுஷரில் ஒருவனை, அவர் உயிர்த்தெழுந்தந்தரு எங்களுடனே உக சாட்சியாக ஏற்படுத்தவேண்டுமென்றான்.—அப்பொழுது அவர்கள், யுஷ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்று பேர்கொண்ட யோசேப்பு, மத்தியா என்னும் இருவரையுந்தெரிந்து, எல்லாருடைய இருதயங்களுையும் அறிந்திருக்கிற உடு கர்ந்தாவே,—யூதா தன்சய ஸ்தானத்திற்குப் போகிறதற்குத் தவறிவிழுந்த இந்த ஊழியத்திலும், அப்போஸ்தல பட்டத்திலுமுட்பட, இவ்விருவரில் நீர் தெரிந்துகொண்டவன் இன்னொருவன் என்று எங்களுக்குத் தெரிவித்தருளென்று உக செபால்வி, பிரார்த்தனைபண்ணி,—அவர்கள் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவுக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடும் எண்ணப்பட்டான்.

உ. அதிகாரம்.

க. பரிசுத்த ஆவி இறங்கல்: டு. அவர்கள் பலபாஷைகளைப்பேசுவரம் பெற்றதைக்குறித்துச் சனங்கள் ஆச்சரியப்படல்: டிச. பேதாரு உபதேசித்தல்: கூஎ. உபதேசத்தைக்கேட்டு அநேகர் மனநிற்குமபல்: சக. அவர்கள் ஞானஸநாமம் பெற்றுச்சீர்ப்படல்.

பெந்திக்கோஸ்தென்னும் நான் வந்தபொழுது, அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் ஒருமனப்பட்டிருந்தார்கள்.—பலத்தகாற்று அடிக்கிறசத்தத்தைப்போல ஒருசத்தஞ்சடிதியில் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் இருந்தவீடுமுழுவதிலும் பரம்பிற்று.—பின்பு அக்கினிபோலக் கவருடைய நாவகன் அவர்களுக்குத்தோன்றி, அவர்கள் ஒவ்வொருவரமேலும் அமர்ந்தன.—அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினே பூரணப்பட்டி, ஆவிபேசஎவின்படி வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.—அக்காலத்தில், வானத்தின்கீழுள்ள சகல தேசத்தாருள்ளுமிருந்துவந்த தேவபத்திமான்களாகிய யூதர் யெருஷலேமிலே வாசம்பண்ணினார்கள்.—இந்தச் செய்தி பரம்பினபொழுது, திரளானசனங்கள் கூடிவந்து, யாவருந் தங்கள் தங்கள் பாஷையில் அவர்கள் பேசுவதைக்கேட்டு, மனங்கலங்கினார்கள்.—சகலரும் பிரமித்து, ஆச்சரியப்பட்டு, பாருங்கள், பேசுகிற இவர்கள் எல்லாருந் கவிலே யரல்லவா.—நம்முடைய சென்மபாஷையில் இவர்கள் பேச, நாமனைவருந் கேட்கிறோமே, இதைன்ன.—பருத்தரும், மேதியரும், வலாமியரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோகி

யா, பொந்து, ஆசியா,—பிரிகிய, பம்பிலியா, வகிப்து என்னுந் தேசத்தவர்களும், விபியாதேசத்தின் குரீனியைச்சேர்ந்த நாட்டாரும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாநகரத்தாரும், யூதரும், யூதமார்க்கத்திற் சேர்ந்தவர்களும்,—கிரேத்தேய யெகரும், அரபியருமாகிய நாம்நமது பாஷைகளிலே தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளை இவர்கள் பேசக்கேட்கிறோமென்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.—அவர்கள் எல்லாரும் பிரமிப்படைந்து, சந்தேகப்பட்டு, இதின் கருத்தென்னவென்று ஒருவரோடொருவர் சொன்னார்கள்.—சிலர், இவர்கள் மதுபானத் தகிலிலே பூரிக்கப்பட்டிருக்கிறார்களென்று பரிசாசம்பண்ணினார்கள்.

அப்பொழுது பேதாரு பதினொருவரோடும் டி டிச என்று சத்தமிட்டு, அவர்களைநோக்கி, யூதேயரும், யெருஷலேமியருமாகிய நீங்கெல்லாரும் எங்களுக்குக்குச்செவிகொடுத்து, இதை அறியுங்கள்.—நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்ட டிடுவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாமணிகேரம்மாத்திரமாயிற்றே.—தீர்க்கதரிசியாகிய யோவே யெகலினால் உரைக்கப்பட்டபடியே இது நடக்கின்றது.—“கடைசினாட்களிலே நான் எல்லாமாயிசத் திசின்மேலும் என்ஆவியை ஊற்றுவேன்: உங்கள் புத்திரரும், உங்கள் புத்திரிகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள், உங்கள் முதியோர் சொப்பனங்களைக்காண்பார்கள்.—அக்காலத்தில் நான் ப டிடிணிவிடைக்காரர்மேலும், பணிவிடைக்காரிகள்மேலும் என்ஆவியை ஊற்றுவேன்; அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.—உயர்ந்தவானத் திகடில் அற்புதங்களாகவும், தாழ்ந்தபூமியில் அடையாளங்களாகவும் இரத்தம், அக்கினி, புகைக்காடு முதலியவைகளைக் காட்டுவேன்.—கர்த்தருடைய உலமகத்துவமும், பயங்கரமுமான அந்தகான்வருமுன் குரியன் இருளும், சந்திரன் இரத்தமயமாகும்.—கர்த்தருடைய நாமத்திற் பிரார்த்தனைபண்ணு உக கிறவர்கள் எவர்களோ, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்,” என்று தேவன் சொல்லுகிறார்.—இவை உரவேலரே, நீங்கள் இவர்களுக்குச்செவிகொடுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி, நாசரேத்தாராகுதிய யேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள் ஆச்சரியமான கிரியைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையுஞ் செய்து, அவைகளினால் அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.—தேவன் நிச்சயித்த ஆலோசனையின்படி யேயும், முன்னறிந்தின்படியேயும் ஒப்பிக்கப்பட்ட அந்த யேசுவை நீங்கள் பிடித்து, துஷ்டருடைய கைகளினால் சிலுவையில் அறந்து

(உஉ) யோவா. டி. உ. எ. அதிகாரம். அ. தி. யி. டி. உ. உ. (உச) க. சா. மு. யி. க. எ. க. நாளா. உ. அ. க. எ. ரே. யி. க. உ. யி. அ. தி. யி. வெளி. உ. உ. க. வ. ச. யி. — (உ) அ. தி. க. (உ) லேவி. உ. க. யி. உ. பா. யி. க. க. அ. தி. உ. யி. யி. க. அ. தி. க. யி. (உ) அ. தி. ச. க. (ச) அ. தி. க. (உ) மா. யி. க. யி. க. கொரி. யி. உ. யி. உ. அ. க. யி. (எ) அ. தி. க. யி. (யி) க. தெ. ச. டி. எ. (யி) எ. சா. ச. ச. க. எ. சே. யி. க. உ. யி. யோவே. உ. உ. அ. உ. ச. க. யி. உ. யி. யோவா. எ. க. அ. தி. யி. ச. க. அ. தி. உ. க. க. (யி) அ. தி. உ. க. ச. க. யி. க. கொரி. யி. உ. யி. உ. யி. (யி) யோவே. உ. க. யி. க. (உ) மத். உ. ச. உ. க. (உ) ரோ. யி. யி. க. (உ) யோவா. க. உ. எ. யி. உ. ச. (உ) மத். உ. ச. உ. ச. அ. தி. க. யி. அ. தி. டி. க. யி.

உச கொலைசெய்தீர்கள்.—தேவன் மரண உபாதி
 ௨௩ எளின் கட்டவிழ்த்து அவரை எழுப்பினார்: அவர்
 ௨௩ அநினைவு கட்டுப்படுவது கூடாதகாரியமே.—அ
 வரைக்குறித்தது தாலிது, “நான் எப்பொழுதும்
 ௨௪ கர்த்தாவைஎனக்குமுன்பாகவைத்துக்கொண்
 டேன், அவர் என்வலதுபாரிசத்திலிருக்கிறபடி
 ௨௫ யால் நான் அசைக்கப்பட்டேன்.—அநினியித்தம்
 ௨௬ என் இருதயம் மகிழ்ந்திருக்கின்றது, என் நாவு
 களிகூருகின்றது; இப்படியே என் மாமிசமும்
 ௨௭ நம்பிக்கையோடே இளைப்பாறும்.—மேலும் நீர்
 ௨௮ என் ஆத்தமத்தை மரித்தோர்ஸ்தானத்தில் விட
 மாட்டீர், உமக்குரியபரிசுத்தர் அழிவைக்காண
 ௨௯ வும்விடீர்.—சீவனினப்பாதைகளை நான் தரிசிக்கும்
 ௩௦ படி பண்ணினீர்; உமது சமூகத்திலுள்ள ஆணந்
 ௩௧ தத்தினால் என்னைப் பூரணப்படுத்தினீர்;” என்
 ௩௨ உறு சொன்னானே.—சகோதரரே, முற்பிதாவா
 கிய தாலிதைக்குறித்து நான் உங்களுடனே த
 ௩௩ டையின்றிப்பேசுவதற்கு இடங்கொடுங்கள், அ
 ௩௪ வன் மரணம் அடைந்து அடக்கம்பண்ணப்பட்
 ௩௫ டான், அவனுடையபிரேதவறை இந்நான்வரைக்
 ௩௬ கும் நம்மிடத்திலிருக்கின்றது.—அவன் தீர்க்கதரி
 ௩௭ சியாயிருந்து, “உன்சிக்காசனத்திலே வீற்றிருக்
 ௩௮ கும்பொருட்டு, சீரீசம்பந்தமாக உன் சந்ததியில்
 ௩௯ கிறிஸ்துவை எழுப்புவேன்,” என்று தேவன்
 ௪௦ தன்னிடத்தில் ஆணையிட்ட வாக்குத்தத்தவ்கொ
 ௪௧ ளுக்கெதிர்த்ததை அறிந்ததினால்,—அவன், கிறிஸ்து
 ௪௨ வினுடைய ஆத்தமம் மரித்தோர்ஸ்தலத்திலே
 ௪௩ விடப்படுவதில்லையென்றும், அவருடையசீரீம்
 ௪௪ அழிவடைவதில்லையென்றும் முன்னறிந்து, அ
 ௪௫ வர் உயிர்த்தெழுந்திருப்பதைக் குறித்துப் பேசி
 ௪௬ ளான்.—இந்த யேசுவையே தேவன் எழுப்பி
 ௪௭ னார், இதற்கு நாங்கள் அனைவருஞ்சாட்சிகள்.—
 ௪௮ ௩௩ அவர்தேவனுடையவலதுபாரிசத்தில் உயர்த்
 ௪௯ தப்பட்டு, பிதாஅருளிய வாக்குத்தத்தத்தின்படி
 ௫௦ பரிசுத்த ஆவியைப்பெற்று, நீங்கள் இப்பொழு
 ௫௧ துகாண்கிறதும் கேட்கிறதமானதை வருஷித்
 ௫௨ துசார்.—தாலிது பரமண்டலத்திற்கு எழுந்துபோ
 ௫௩ கவில்லை: அவனே “கர்த்தர் என் ஆண்ட
 ௫௪ வரை நோக்கி, நான் உம்முடைய சத்துருக்
 ௫௫ ளுனை உமதுபாதீடமாக்கும்வரைக்கும்,—நீர் என்
 ௫௬ வலதுபாரிசத்தில் வீற்றிருமென்று சொன்னார்;”
 ௫௭ ௩௪ என்றான்.—ஆதலால் நீங்கள் சிலுவையில் அ
 ௫௮ றைந்த இந்த யேசுவையே, தேவன் கர்த்
 ௫௯ தரும் கிறிஸ்துவாக ஏற்படுத்தினாரென்று
 ௬௦ இவரவேல்சனங்கள் யாவரும் நிச்சயித்து உண
 ௬௧ ரக்கடவர்களென்றான்.

அவர்கள் இவைகளைக் கேட்டபொழுது, ௩௭
 ௩௮ தங்கள் தங்கள் இருதயத்திலே குத்துண்டு, பே
 ௩௯ துருவையும் மற்ற அப்போஸ்தலவரும் நோக்
 ௪௦ கி, சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டு
 ௪௧ மென்று கேட்க,—பேதுரு அவர்களைநோக்கி, ௩௮
 ௪௨ நீங்கள்யாவரும் மனந்திரும்புங்கள், பாவமன்
 ௪௩ னிப்பினியித்தம் யேசுக்கிறிஸ்து வின் நாமத்
 ௪௪ திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்,
 ௪௫ அப்பொழுது பரிசுத்தஆவியாகிய வரத்தைப்
 ௪௬ பெறுவீர்கள்.—உங்களுக்கும், உங்கள் சந்ததிக்
 ௪௭ கும், நம்முடைய தேவனுடைய கர்த்தர்வர
 ௪௮ அழைக்குந் தூரத்திலுள்ள எவர்களுக்கும் வாக்கு
 ௪௯ தத்தமானது உண்டென்று சொன்னதுமன்
 ௫௦ ன்றி,—இன்னும் அநேக வாக்குகளினாலே சாட்சி
 ௫௧ சியையும், உபதேசத்தையுக்கொடுத்து, இக்கா
 ௫௨ லத்திலுள்ள தாறுமாறான சந்ததியாரைப் பிரிந்
 ௫௩ து, உங்களை இரட்சித்துக்கொள்ளுங்களென்றுஞ்
 ௫௪ சொன்னான்.

அப்பொழுது மகிழ்ச்சியோடே அவன்வாக்கை
 ௫௫ அங்கிகரித்தவர்கள் ஞானஸ்நானம்பெற்றார்
 ௫௬ கள்: அத்தினத்தில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் ச
 ௫௭ பையிலேசேர்க்கப்பட்டிடு,—அப்போஸ்தலருடைய உ
 ௫௮ ய உபதேசத்திலும், ஐக்கத்திலும், அப்பம்பிட்டுத
 ௫௯ விலும், பிரார்த்தனைசெய்தலிலும் உறுதியாய் நிலை
 ௬௦ கொண்டார்கள்.—பயம் எல்லாரிடத்திலும் வந்த சுக
 ௬௧ து: அப்போஸ்தலரால் அநேகம் அற்புதங்களும்
 ௬௨ அடையாளங்களுஞ் செய்யப்பட்டன.—விசுவாச
 ௬௩ சிகன்யாவரும் ஒருமித்திருந்து, எல்லாப்பொருள்
 ௬௪ களையுஞ் சாதாரணமாகவைத்து, தங்கள் தங்கள் சடு
 ௬௫ ஆஸ்திகளையும் உடைமைகளையும் விற்று, ஒவ்
 ௬௬ வொருவனுக்கும் வேண்டியபடி அவைகளைப்ப
 ௬௭ கிரந்தார்கள்.—அவர்கள் ஏகசிர்தையுடையவர்க
 ௬௮ ளாய், நாடோறும் தேவாலயத்திற் சஞ்சரித்து,
 ௬௯ வீடுகந்தோறும் அப்பம்பிட்டு, மகிழ்ச்சியும் மன
 ௭௦ நேர்மையுமுள்ளவர்களாய்ப் போசனம்பண்ணி,
 ௭௧ தேவனைத் துதித்து, எல்லாச் சனங்களினிடத்
 ௭௨ திலுந் தயைபெற்றிருந்தார்கள்.—கர்த்தர் இரட்ச
 ௭௩ சிக்கப்படுபவர்களை அனுதினமும் சபையோ
 ௭௪ டேசேர்த்தார்.

௩. அதிகாரம்.

௩. பேதுருவினாற் சப்பாணி ஒருவன் சொஸ்தம்
 ௩. பெறல்: ௩௩. யேசுவின் நாமத்திற் சனங்கள்
 ௩. மனந்திரும்பப் பேதுரு போதித்தல்.
 பிரார்த்தனைசெய்கிற ஒன்பதாம் மணிகேரத்தில்
 ௩. பேதுருவும், யோவானுக்கடித் தேவாலயத்திற்
 ௩. குப்போனர்கள், தந்தாயின் கருப்பத்திலிருந்து ௨

(௨௪) வச.௩௨. அதி.௩.௩௩. அதி.௩.௩௩. ரோ.௪.௨௪. ரோ.௩.௩௩. க.கொரி.௩.௩௪. க.கொரி.௩.௩௩. ௨.கொரி.
 ௪.௩௪. கலா.௩.௩. எபே.௩.௨.௩. கொலோ.௨.௩.௨. க.கெச.௩.௩. எபி.௩.௩.௩. க.பேதுரு.௩.௨.௩. (௨௩) சங்.௩.௩.௩.
 (௨௩) க.இரா.௨.௩. அதி.௩.௩.௩. (௩) உ.சாமு.௩.௩.௩.௩. சங்.௩.௩.௩.௩. லூக்.௩.௩.௩.௩. ரோ.௩.௩. ௨.தீமோ.
 ௨.௩. (௩௩) சங்.௩.௩. அதி.௩.௩.௩. (௩) வச.௨.௪. அதி.௩.௩. (௩) அதி.௩.௩.௩. பிலி.௨.௩. எபி.௩.௩.௩. யோவா.
 ௩.௪.௩. யோவா.௩.௩.௩. அதி.௩.௩. அதி.௩.௩.௩. எபி.௪.௩. (௩) சங்.௩.௩.௩. மத்.௨.௨.௪.௪. க.கொரி.௩.௩.௩.
 எபே.௩.௩.௩. எபி.௩.௩.௩. (௩) அதி.௩.௩.௩. (௩) சக.௩.௩.௩. லூக்.௩.௩. அதி.௩.௩. (௩) லூக்.௨.௪.௪. அதி.௩.
 ௩.௩. (௩) யோவே.௨.௨. அதி.௩.௩. அதி.௩.௩.௩. எபே.௩.௩.௩.௩. (௪) வச.௪.௪. அதி.௩.௩.௩. ரோ.௩.௩.௩.
 எபே.௩.௩.௩. கொலோ.௪.௩. எபி.௩.௩.௩. (௪) மாற்.௩.௩.௩. அதி.௩.௩.௩. (௪) அதி.௩.௩.௩. (௪) ஏசா.௩.௩.
 ௩. (௪) அதி.௩.௩.௩. லூக்.௨.௪.௩. அதி.௩.௩.௩. லூக்.௨.௩.௩. அதி.௩.௩.௩. ரோ.௩.௩.௩. (௪) அதி.௩.௩.௩.—
 (௩. அதி.௩.௩.) அதி.௨.௪.௪. சங்.௩.௩.௩. (௨) அதி.௩.௩.௩. யோவா.௩.௩.

சப்பாணியாய்ப்பிறந்த ஒருமனுஷனைத் தேவாலயத்தின் அலங்காரமென்னும் வாசலில், தேவாலயத்திற் பிரவேசிப்பவர்களிடத்திலே பிச்சைகேட்கும்பொருட்டு, தினமுஞ்சமந்துவந்துவைப்பார்கள்.—அவன், பேதுருவும் யோவானும் தேவாலயத்திற் பிரவேசிக்க வருவதைக்கண்டு பிச்சைகேட்டான்.—அப்பொழுது பேதுருவும் யோவானும் அவனில் நோக்கம்வைத்து, எங்களைப்பாரென்று சொல்ல, —அவன் அவர்களால் ஏதாயினும் பெற்றுக்கொள்ளாமென்றெண்ணி அவர்களைப்பார்த்தான்.—அப்பொழுது பேதுரு, வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; ஆனாலும் என்னிடத்திலுள்ளதை உனக்குத்தருகிறேன்: நாகரேத்தாரானாகிய யேசுசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நடவென்று சொல்லி, —வலதுகையினால் அவனைப்பற்றித்தூக்க, அவனுடைய கால்களும், கரடுகளும் பெலன்கொண்டி, —அவன் எழுந்துநின்று, நடந்தான், அன்றியும் அவன் நடந்து குதித்து, தேவனைத்துதித்து, அவர்களுடனே தேவாலயத்திற் பிரவேசித்தான்.—அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும் சமஸ்தசனங்களுக்கண்டு, —இவன் தேவாலயத்தின் செளந்தரியவாசலில் உட்காந்து பிச்சைகேட்டவனென்று அறிந்துகொண்டு, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து யிகவும் பிரயித்தித்து, திகைப்படைந்தார்கள்.—சொல்தமடைந்த சப்பாணி, பேதுருவையும் யோவானையுஞ்சேர்ந்து பற்றிக்கொண்டான், சனங்கள் எல்லாரும் யிகவும் ஆச்சரியப்பட்டு, சலோமோனின் மண்டபத்தில் அவர்களிடத்தில் ஒருமிக்க ஒடினார்கள்.

யெ. பேதுரு அதைக்கண்டு, சனங்களைநோக்கி, இஸரவேலரே, நீங்கள் இதற்கு ஆச்சரியப்படுகிறதென்ன; நாங்கள் சுயவல்லமையினால், அல்லது சுயபுண்ணியத்தினால் இவனை உட்க்கப்பண்ணினோமென்று எங்களை நீங்கள் உற்றுப்பார்க்கிறீர்களென.—ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய முற்பிதாக்களின் தேவன், தமது குமாரனாகிய யேசுவை மகிமைப்படுத்தினார்; பிலாத்து அவரை விடுதலையாக்க அப்பிராயங்கொண்டிருந்த பொழுது நீங்கள் ஒப்பித்து, அவனுக்கு முன்பாயசு அவரை மறுதலித்தீர்கள்.—பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகன் ஒருவனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டிக்கொண்டீர்கள்.—நீங்கள் சீவனுக்கதிபதியைக் கொலைசெய்தீர்கள், தேவன் மரித்தோரின்று அவரை உயிரோடெழுப்பினார்; அதற்கு நாங்கள் களே சாட்சிகள்.—அவருடைய நாமத்தில் விச

வாசம்வைக்கிறதிரியித்தம், அவருடைய நாமமே, நீங்கள் கண்டும் அறிந்துமிருக்கிற இவனை ஸ்திரமாகிற்று: அவரைப்பற்றிக்கொண்ட விசுவாசமே, உங்கள் எல்லாருக்குமுன்பாக இந்தப்பூரணசொல்தத்தை இவனுக்குண்டாக்கிற்று.—சகோதரரே, நீங்களும் உங்கள் அதிபதிகளும் அறியாமையினால் இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்.—தேவன், கிறிஸ்துவேதனைபடயவேண்டமென்று தம்முடைய தீர்க்கதரிசிகள் எல்லாருடைய வாக்கினாலும் தாம் முன்நெரிவித்தவைகளை இவ்வதமாக கிறைவேற்றினார்.

ஆதலால் நீங்கள் உங்கள் பாவங்கள் நிவிர்த்தியுடையபடி, மனத்திருப்பிச் சீர்ப்படுங்கள், அப்படியே ஆறுதல் செய்யுங்கலங்கள் கர்த்தருடைய சந்நிதியினின்று வரும்.—பூருவகாலம்முதல் உங்கள்நிமித்தம் குறிக்கப்பட்ட யேசுசு கிறிஸ்துவை அவர் அனுப்புவார்.—உலகத்தோற்ற உகமமுதல், தேவன் தம்முடைய எல்லாப்பரிசுத்த தீர்க்கதரிசிகளுடைய வாக்கினாலும் சொல்லியவைகளை எல்லாஞ் சீர்ப்படுங் காலம்வருமளவும், அவர் பரமண்டலத்தில் இருக்கவேண்டும்.—மோசே நம்முடைய ஆதிபிதாக்களைநோக்கி, உஉ “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உங்கள் சகோதரரிவிருந்து நோன்றச்செய்வார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிற்குஞ் செவிகொடுங்கள்.—அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கே உகளாதவனெவனோ, அவன் சனங்களிலிராதபடி சேதிக்கப்படுவான்,” என்றான்.—சாமுவேலும், உச அவனுக்குப் பின்தோன்றி உரைத்த தீர்க்கதரிசிகளெல்லாரும் இந்நாட்களை முன்னறிவித்தார்கள்.—நீங்களே அந்தத் தீர்க்கதரிசிகளுடைய சந்ததியாரும், “உன்சந்ததியினாலே பூமண்டலத்திலுள்ளசமஸ்தசாதியாரும் ஆசீர்வதிக்கப்படுவார்கள்,” என்று தேவன் ஆபிரகாமிக்குச்சொல்லி, நம்முடைய ஆதிபிதாக்களுடனேபண்ணின உடன்படிக்கைக்குள்ளானவர்களுமாயிருக்கிறீர்கள்.—தேவன் தம்முடைய குமாரனாகிய உசுவேசுவை எழுப்பி, உங்களில் தங்கள்பாவங்களினின்று திரும்புகிறயாவரையும் ஆசீர்வாதஞ் செய்வதற்கு, முதல் அவரை உங்களுக்கே அனுப்பினாரென்றான்.

ச. அதிகாரம்.

க. பேதுருவின் உபதேசத்தினால் மகா ஆசாரியன் குரோதங்கொள்ளல், பேதுருவையும் யோவானையுஞ் சிறைச்சாலையில் வைப்பித்தல்: டி. பேதுருவும் யோவானும் நியாயஸ்தலத்தில் கிறைகையிற் பேதுரு உத்தரஞ்சொல்லல்: யெ. கிறிஸ்து

(ச) அதி.ச.யி. (அ) ஏசா.க.டி.சு. (க) அதி.ச.யெ.உ.க. (ய) யோவா.க.அ. (யெ) யோவா.யெ.உ.க. அதி.டி.யெ.உ.க. அதி.டி.க.யி. யோவா.எ.க.க. யோவா.யெ.யெ.க. யோவா.யெ.உ. மத்.உ.எ.உ. மார்.யெ.யெ.க. லூக்.உ.க.யெ.உ.யெ.உ.க. (யெ) சங்.யெ.யெ. மார்.க.உ.ச. லூக்.க.ந.டி. அதி.எ.டி.உ. அதி.உ.உ.யெ. எ.பி.உ.யெ. (யெ) க.யோவா.டி.யெ.க. அதி.உ.உ.ச.க.உ. (யெ) மத்.க.உ.உ. (யெ) லூக்.உ.க.ச. யோவா.யெ.க. க.கொரி.உ.அ. க.நிமோ.க.யெ.க. (யெ) லூக்.உ.ச.ச. சங்.உ.உ. ஏசா.டி.யெ.க. தானி.க.உ.உ.க. க.பேதுரு.க.யெ.யெ.க. (யெ) அதி.உ.க.அ. (உக) அதி.க.யெ.க. மத்.யெ.யெ.க. லூக்.க.எ.க. (உஉ) உபா.யெ.யெ.யெ.யெ.யெ.க. அதி.எ.க.எ. (உடி) அதி.உ.க.க. ரோ.க.ச.அ. கலா.க.உ.ச. ஆதி.யெ.உ.க. கலா.க.அ. (உசு) மத்.யெ.டி. மத்.யெ.டி.உ.ச. லூக்.உ.ச.ச.எ. வச.உ.உ. மத்.க.உ.க.—(ச. அதி.)

இலரவேல் சனங்கரும் மெய்யாய்க் கூடினார் உக கன்.—கர்த்தாவே, இப்பொழுது நீர் அவர்க ளுடையபயமுறுத்தல்களைக்கேட்டருளும்.—உம தடியார் உம்முடைய வாக்கை மிகுந்த தைரியத் தோடேயிரசித்தஞ்செய்யும்படி, சொஸ்தப்படுத் துவதற்கும், உமது பரிசுத்தமுமானாகிய யேசு வின் நாமத்தினால் அடையாளங்களுையும், அற்பு தங்களையுஞ்செய்வதற்கும் உமது கையை நீட்டி, அவர்களுக்கு அனுக்கிரகஞ்செய்யுமென்றார்கள்.

கக அவர்கள் பிரார்த்தனைபண்ணினபின்பு, அவர் கள் கூடியிருந்த இடம் அசைக்கப்பட்டது; அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே பூரணப் பட்டு, தைரியத்துடனே தேவனுடைய வாக்கைப் பிரசித்தப்படுத்தத்தொடங்கினார்கள்.—விசுவாசிகளாகிய கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுடையவர்களாயிருந்தார்கள்: அவர்களில் ஒருவனுந் தன்பொருளைத் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குச் சாதாரணமாயிருந்தன.—கர்த்தராகிய யேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர் மிகுந்த பலத்தோடே சாட்சியிட்டார்கள்: மகா அனுக்கிரகம் அவர்கள் யாவர்மேலும் அமர்ந்த கசு து.—கிலங்களுையும் வீடுகளையுமுடையவர்கள் யாவரும் அவைகளைவிற்பு, விற்கப்பட்ட அந்தப் பொருளின் விலையை அப்போஸ்தலரிடத்திற் கொண்டுவந்து, அவர்களுடைய பாதத்தில் வைத்தார்கள்.—அப்பொழுது அவனவனுக்குத் தேவையான அளவு பரிசுத்துகொடுக்கப்பட்டது. ஆதலால் அவர்களில் ஒருவனுக்குத் குறைவில்லை.—கக லேவியனும், குப்புரு தீவானும், அப்போஸ்தலரால் ஆறுதலின் மகனென்றறுத்தக்கொள்ளுகிற பர்னபாவென்னும் பேரிடப்பட்டவனுமாகிய கௌ யோசே, தனக்குண்டான நிலத்தைவிற்பு,—அ தின்கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தல ருடைய பாதத்தில் வைத்தான்.

௫. அபிகாரம்.

க. பொருளைக்கொடுத்தவில் வஞ்சித்தஅனனியாவுஞ்சப்பிராளும் மரணமடைதல்: டெ. அப்போஸ்தலர் அநேக அற்புதங்களைச்செய்தல்: டெ. அவர்கள் காவலில்வைக்கப்பட்டல், தேவதூதனால் விடுதலைபெறல், மகா ஆசாரியனுக்குப்பேதுரு உத்தரஞ்சொல்லல்: கூக. அந்த உத்தரத்தினுற் சனங்கள் குரோதங்கொள்ளல், அவர்களுக்குக் கமாலீயேல் ஆலோசனைசொல்லல், அவர்கள் அப்போஸ்தலரை அடித்து விடுதலைபண்ணல்.

பின்பு அனனியாவும், அவன் மனைவியாகியசப் பிராளுங் காணியைவிற்பு.—தன்மனைவியும் அறிய அவன் அந்தக்கிரயத்திலே சிலவற்றைக்

கொடாமல்வைத்து, மற்றப்பங்கைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தான்.—அதினாலே பேதுரு, அனனியாவே, விலைக் கிரயத்திலே சிலவற்றை நீ கொடாமல்வைத்து, பரிசுத்தஆவியினிடத்திற் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென ன.—அது விற்கப்படாமலிருந்தபொழுது உன் வசத்திலுள்ளதல்லவா, விற்பின்பும் அதின்கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையா, உன் இரு தயத்தில் நீ இந்த எண்ணக்கொண்டதென்ன; நீ மனுஷரிடத்திலல்ல, தேவனிடத்திற் பொய்சொன்னாயென்றான்.—அனனியா இவ்வாக்குக ளைக்கேட்டமாத் திரத்தில் விழுந்து, சீவனைவிட்டான்: இவைகளைக்கேள்விப்பட்டயாவருக்கும் மிகுந்தபயமுண்டாயிற்று.—பின்பு அவலிபர்எழுந் து, அவனைச் சேலயிற்குறிப்பி, வெளியேயுகொண்டு போய் அடக்கம்பண்ணினார்கள்.—ஏறக்குறைய எழுன்றமணிகேரஞ் சென்றபின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல் உள்ளேவாரு, பே துரு அவனைகோக்கி, நிலத்தை இவ்வளவுக்கா வற்றீர்கள், அதை நீ எனக்குச்சொல்லென்று வி னுவினதற்கு, அவன், ஆம், இவ்வளவுக்கேயென் றான்.—அப்பொழுது பேதுரு அவனைகோக்கி, கர்த்தருடைய ஆவியைப் பரிசுசெய்யார்க்கிற தற்கு நீங்கள் ஒருப்பட்டதென்ன, பார், உன்பு ருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் உன்னையும் வெளியேசுமந்துகொண்டு போவதற்கு வாசற்படியிலே வந்துவிட்டனவென்று சொல்ல,—அவன் அவனுடையபாதத்திலேவிழுந் து சீவனைவிட்டான்: வாலிபர் உள்ளேவந்து, அவன் மரித்ததைக்கண்டு, அவனையும் வெளியே கொண்டபோய், அவருடைய புருஷனுக்கரு கே அடக்கம்பண்ணினார்கள்.—சமஸ்த சபையா டிக ருக்கும், இவைகளைக்கேள்விப்பட்ட மற்றயாவ ருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.

பின்பு அப்போஸ்தலருடையகைகளினால் அ டெ. கேக அடையாளங்கரும், அற்புதங்களுஞ்சனங் களுக்குள்ளே செய்யப்பட்டன; அவர்கள் எல்லாரும் ஒருமனப்பட்டுச் சீலாமோனுடைய மண்டபத்திலிருந்தார்கள்.—மற்றவர்களில் ஒருவ டிக லுயினும் அவர்களுடனே சேர்த்துணியவில்லை: ஆகிலும் சனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தி னார்கள்.—திரளான புருஷரும் ஸ்திரிகளும் வி யச சவாசமுள்ளவர்களாகி, கர்த்தாவிடத்திலே சேர்க்கப்பட்டார்கள்.—அன்றியும் பிணியாளிக டெ. னைப்படுக்கைகளிலும், கட்டில்களிலுங்கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடையநிழலா கிலுஞ் சிலரிற்படும்படி, அவர்களை வெளியே

- (கௌ) வச.டிக.கக. அதி.க.உ.எ. எ.பே.க.உ.வ. அதி.உ.ச.க. அதி.க.க.யி.ச. வச.உ.அ. (கக) அதி.உ.உ.ச. வச.க.வ.
- (கஉ) அதி.கு.யெ. ரோ.யெ.கு.ச. உ.கொரி.யெ.யெ. பிலி.க.உ.எ. க.பேதுரு.க.அ. அதி.உ.ச.ச. (கக) அதி.க. அ.உ.உ. அதி.உ.ச.க. (கச) அதி.உ.ச.கு. (கடு) வச.க.எ. அதி.கு.உ. அதி.உ.ச.கு. (கௌ) வச.க.ச.க. அதி.கு.க. உ.—(கு. அதி. உ.) அதி.ச.க.எ. (க) எண்.க.யெ. உ.பா.உ.க.உ.க. பிர.கு.ச. ஞா.உ.உ.க. வச.க. (டு) வச.யெ. யெ. (சு) யோவா.யெ.ச.யெ. (க) வச.ச. ம.த.ச.எ. (ய) வச.கு. (யக) வச.கு. அதி.உ.ச.க. அதி.யெ.யெ. (யெ) அதி. உ.ச.க. அதி.யெ.க. ரோ.யெ.யெ. உ.கொரி.யெ.யெ. எ.பி.உ.ச. அதி.க.யெ. (யக) யோவா.க.உ.உ. அதி.உ.ச.க. (யெ) ம.த.க.உ.க. அதி.யெ.யெ.

யக வீதிகளிற் கொண்டுவந்து வைத்தார்கள்.—நான்கு திசையிலுமுள்ள பட்டணங்களிலும்நின்ற திர ளானசனங்கள், பிணியாளிகளையும், அசுத்த ஆவி களால் வாதிக்கப்பட்டவர்களையும் யெருஷலே முக்குக் கொண்டுவந்தார்கள்: அவர்களெல்லா ருஞ்சொஸ்தமாக்கப்பட்டார்கள்.

ய௭ அப்பொழுதமகா ஆசாரியனும், அவனுடனே இருந்த சதுசேயர் வகுப்பைச் சேர்ந்த யாவரும் ய௮ எழும்பி, பிகவுக்குரோதங்கொண்டு, -அப்போஸ் தலரைப் பிடித்து, கசரத்தின் சிறைச்சாலையில் ய௯ வைத்தார்கள்.—இராத்நிரியில் கர்த்தருடைய தூதன் ஒருவன் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து, — உயிரீங்கன்போய்த் தேவாலயத்திலே நின்று, இந்தச் சீவவாக்குகள் யாவையுஞ் சனங்களுக்குப்பிர உக சித்தப்படுத்தின்கொண்டார்.—அவர்கள் அதைக் கேட்டு, அதிகாலையிலே தேவாலயத்திற்கிரவே சித்து, உபதேசித்தார்கள். அத்தருணத்திலேமகா ஆசாரியனும், அவனுடனே இருந்தவர்களும் வந் து, பெரிய சங்கத்தாரையும், இலரவேல்சனங்க ளின் முதியோர்யாவரையும் கூடிவர அழைத்து, அவர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்கு உஉ ஆணுப்பினார்கள்.—சேவகர்போய், சிறைச்சா லையில் அவர்களைக் காணாமல் திரும்பிவந்து, —சிறைச்சாலைப்பத்திரமாய்ப்பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் கதவுகளின்முன்னே வெளியே நிற்க வுங்கண்டோம்: அதை நாங்கள் திறந்தபொழு து ஒருவரையும் காணவில்லையென்று தெரிவித் தார்கள்.—இந்தச் செய்திகளை மகா ஆசாரியனும், தேவாலயத்தின் சேனாபதியும், பிரதான ஆ சாரியருக்கேட்டு, இது என்னவாயிருக்குமோ உடு வென்று சமுசயப்பட்டார்கள்.—அச்சமயத்தில் ஒருவன்வந்து, கேளுங்கள், நீங்கள் காவலில்வைத் தமனுஷர் தேவாலயத்திலேநின்று, சனங்களுக் கு உபதேசம்பண்ணுகிறார்களென்று அவர்களுக் உக குத்தெரிவித்தான்.—அப்பொழுது சனங்களுக்கண்மேற்கல்லெறிவார்களென்றஞ்சி, சேனாபதியும், சேவகரும்போய்ப்பலவந்தஞ்செய்யாமல், அ உ௭ வர்களை அழைத்துக் கொண்டுவந்தார்கள்.—அவர்க ளைக்கொண்டுவந்து, பெரியசங்கத்தாருக்குமுன் நிறுத்தினபின்பு, மகா ஆசாரியன் அவர்களைநோக் உ௮ கி, —நீங்கள் அந்தநாமத்தில் உபதேசிக்கவேண்டாமென்று நாங்கள் உறுதியாய் உங்களுக்குக் கட்டளையிடவில்லையா; அப்படியிருக்க, பாருங் கள், நீங்கள் உங்கள் உபதேசம் யெருஷலேயி லெங்கும்பரம்பச்செய்து, அந்தமனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் வருவிக்கப்பார்க் கிறீர்களென்றான்.

அதற்குப் பேதருவும் மற்ற அப்போஸ்தல உக ரும், மனுஷனுக்குக் கீழ்ப்படிவதிலும், தேவ னுக்குக் கீழ்ப்படிவதே அவசியம்.—நீங்கள்ம கூய ரத்திலேதுக்கிக்கொலைசெய்தயே சுவை நம்மு டைய ஆதிபிதாக்களின் தேவன் எழுப்பி, —இ கூ ளரவேலருக்கு மனந்திரும்புதலையும், பாவமன் னிப்பையும் கொடுப்பதற்கு, அவரை இராசனா கவும், இரட்சகராகவும் தமது வலதுபாரிசத்தில் உயர்த்தினார்.—இந்தவிசேஷங்களைக் குறித்து நாங் கூஉ களும், தேவன் தமக்குக்கீழ்ப்படிவதற்குக் கு அருளியபரிசுத்தஆவியும் அவருடைய சாட் சிகளென்றார்கள்.

இதை அவர்கள் கேட்டபொழுது, இரு த கூ ய த் திற குத்தப்பட்டவர்களாய், அவர்களைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார் கள்.—அப்பொழுது சமஸ்தசனங்களிடத்திலுங் கூச கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலீயே வென்னும் பரிசேயன் ஒருவன், பெரிய சங்கத் தாரிற் எழுந்த, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபொகச்சொல்லி, சங்கத்தா ரைநோக்கி, —இலரவேலரே, நீங்கள் அந்த மகூ னுஷருக்குச் செய்யநினைக்கிறதைக் குறித்து எச் சரிகையாயிருங்கள்.—இந்த நாட்களுக்குமுன் கூக னே தெயுதா எழும்பி, தன்னைப்பெரியவனென் றதனால்தொழைய நானூறுபேர் அவன்பட்சத் தைச் சார்ந்தார்கள்: பின்பு அவன்கொலைசெய்யப்பட்டான்; அவனைச் சார்ந்தயாவருஞ்சிற அ டிக்கப்பட்டு அவமாய்ப்போனார்கள்.—அவனுக் கூ௭ குப்பின்பு குடிமதிப்புக்காலத்திற் கல்லேயனா கிய யூதாளும்பி, அநேகசனங்களைத்தன்வசமக் கினான்: அவனும் அழிந்துபோனான்; அவனைச் சார்ந்த யாவருஞ் சிற அடிக்கப்பட்டார்கள்.— இந்த ஆலோசனையும் இந்தக்கிரியையும் மனுஷ கூ௮ ரால் உண்டாயிருந்தால் ஒழிந்துபோம்: தேவ னால் உண்டாயிருந்தால் நீங்கள் அதைத்தவிர்க்க மாட்டீர்கள்.—ஆதலால் நீங்கள் தேவனை எதி கூ௯ ர்த்துப்போர்செய்பவர்களாய்க் காணப்படாதப டி, இந்தமனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்க ளை விட்டுவிடுகங்களென்று நாள் இப்பொழுது உங்களுக்குச் சொல்லுகிறேனென்றான்.—அவர் சய களும் அவனுக்கு உடன்பட்டு, அப்போஸ்தல ரை வர அழைத்து, அவர்களை அடித்து, யேசு வி ன் நாமத்தில் அவர்கள் பேசாதிருக்கக் கட்டளை யிட்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்.

அவர்கள் அவருடைய நாமத்தினியித்தல் கன சக வீனப்படுகிறதற்குத் தாங்கள் பாத்திரரென்று எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய்ப்பெ ரிய சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனார்

(யக) மாற்.யக.ய௭.ய௮. யோவா.யச.யெ. (ய௭) அதி.ச.க.உ.க. (ய௮) லூக்.உக.யெ. (ய௯) அதி.யெ.௭. (உய) யோ வா.க.க௮. க.யோவா.இ.யக. (உக) அதி.ச.இ.க. (உச) லூக்.உஉ.ச. அதி.ச.உ. (உக) மத்.உக.உக. (உ௮) அதி. ச.ய௮. அதி.உ.உக.கூ. மத்.உக.கூ. (உக) அதி.ச.யக. (கூ) அதி.கூ.யக.யெ. அதி.யெ.கூ. கலா.கூ.யக. க.பேதரு. உ.உச. (கூ) அதி.உ.கூ.கூ. பிலி.உ.க. எபி.உ.ய. அதி.கூ.யெ. மத்.க.உக. லூக்.உச.ச௭. எபெ.க.௭. கொலோ. க.யச. (கூ) யோவா.யெ.உக.உ௭. அதி.உ.ச. அதி.உ.க௭. (கூ) அதி.உ.க. (கூ) நீதி.உக.கூ. எசா.அ.ய. மத். யெ.யக. (கூ) லூக்.உக.யெ. க.கொரி.க.உ. அதி.எ.கூ. (சய) அதி.ச.ய௮. மத்.யெ.ய௭. மாற்.யக.க. (சக) மத். இ.யெ. ரோ.இ.க. உ.கொரி.யெ.யெ. பிலி.க.உக. எபி.யெ.கூ. யாத்.க.உ. க.பேதரு.ச.யக.யச. அதி.ச.உய.கூ.

சஉ கள்.—பின்பு அவர்கள் நாடோறும் தேவாலயத்திலும், வீடுகளிலும் ஓயாமல் உபதேசம்பண்ணி, யேசு சக்தி ஸ்துவைச் சுவீசேஷமாய்ப் பிரசித்தப்படுத்தினார்கள்.

கா. அதிகாரம்.

க. தரித்திரரை விசாரிக்கிறதற்கு ஏழுபரிசாரகரை ஏற்படுத்தல்: ௫. அவர்களில் ஸ்தேவானென்ப வனுடைய சரித்திரம்: அ. அவிசவாசிகளுடன் விவாதம்பண்ணுவதினால் ஸ்தேவான்மேற்கும் மருகமத்தல்.

அந்தநாட்களில் சீஷரின் தொகை பெருகின பொழுது கிரேக்கர், தங்கள் விதவைகள் தின விசாரணையில் நெகிழவிடப்பட்டதினிமித்தம் எபிரேயருக்கு விரோதமாய் மொறுமொறுத்தார்கள்.—அப்பொழுது பன்னிருவரும், சமஸ்த சீஷர்களையும் கூடவுர அழைத்து, நாங்கள் தேவ வாக்கைவிட்டு, போசனபீடங்களை விசாரிப்பது

க தகாது.—ஆதலால் சகோதரரே, இந்தத் தொழிலுக்காக நாங்கள் ஏற்படுத்துகிறதற்கு, நீங்கள் உங்களுக்குள்ளே நற்சாட்சிபெற்று, பரிசுத்த ஆவியினாலும் ஞானத்தினாலும் பூரணப்பட்ட எழுபேரைத் தெரிந்துகொள்ளுங்கள்.—நாங்கள் பிரார்த்தனைபண்ணுவதிலும், வாக்கைப்போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் நிலத்திருப்போமென்றார்கள்.

௫ இவ்வாக்கினியித்தஞ் சமஸ்தருஞ்சந்தோஷப்பட்டி, விசவாசத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் பூரணப்பட்டவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பித்திரோசாரையும், கைசேனாரையும், தீமோனையும், பருமேனாவையும், யூதமார்க்கத்திற்கேர்ந்த அந்தியோகிய நகரத்தானாகிய நிக்கொலாவையுந் தெரிந்துகொண்டு,—இவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள்: அவர்கள் பிரார்த்தனைபண்ணினபின்பு, இவர்கள்

எ மேல் தங்கள்கைகளை வைத்தார்கள்.—தேவனுடைய வாக்குப் பரம்பிற்து; சீஷருடைய தொகை யெருஷலேமில்லே மிகவும் அதிகரித்தது, ஆசாரியரில் அநேகர் விசவாசத்திற்குக் கீழ்மைந்தார்கள்.—ஸ்தேவான் விசவாசத்தினாலும், வல்லமையினாலும் பூரணப்பட்டு, சனங்களுக்குள்ளே மகா அற்புதங்களையும் ஆச்சரியமான கிரியைகளையுஞ்செய்தான்.

க அப்பொழுது இலிபர்தீனர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், ஞானியரிலும், அலேக்சுசத்திரியரிலும், கிலீக்கியாதேசத்தாரிலும், ஆசியாதேசத்தாரிலுஞ் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே வாக்குவாதம்பண்ணினார்கள்.—அவன் பேசின ஞானத்தையும், ஆவியையும் எதிர்த்துநிற்க

யெக அவர்களார் கூடாமற் போயிற்று.—பின்பு அவர்கள், இவன் மோசேக்குந்தேவனுக்கும் வி

பின்பு மகாஆசாரியன், இவைகள் இப்படியோ வென்றுகேட்க,—அவன், சகோதரரும், பிதாக்களுமாகிய புருஷர்களே, கேட்பீர்களாக; நம் முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே வசிப்பதற்குமுன்னம் மெசொப்பொத்தாமியாவில் இருந்தபொழுது, மகிமையுள்ள தேவன் அவனுக்குத் தரிசனயாகி,—அவனுடனே, “நீ உன் தேசத்தையும் உன் இனத்தாரையும் விட்டுப்பறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்குத் தேசத்திற்குப்போ,” என்று சொல்ல,—அவன், கல்தேயரின் தேசத்தைவிட்டு நீங்கி, காரானூரிலே வாசம்பண்ணினான்: மேலும் அவர், அவனுடையபிதா மரித்தபின்பு, அவனை அவ்விடத்தைவிட்டு, நீங்கள் இப்பொழுது வாசமாயிருக்கிற இந்தத்தேசத்திற்கு வந்து குடியிருக்கும்படி செய்தார்.—இதில் ஒரு அடிநிலத்தையாகிலும் அவர் அவனுக்குச் சுதந்தரமாய்க்கொடாமல், அவன் பின்னையில்லாதிருந்த காலத்தில், உனக்கும், உனக்குப்பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச்சுதந்தரமாக அளிப்பேனென்று அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார்.—அன்றியும் தேவன், “உன்சந்தியார் அந்நியதேசத்திலே சஞ்சரிப்பார்கள்; அந்தத்தேசத்தார் அவர்களை அடிமைப்படுத்தி, நாணூறுவருஷமாவந்துயரப்படுத்துவார்களென்றார்.—மேலும் அவர்களைக்கொண்டு

ரோதமாகத் துஷணமான வாக்குகளைப் பேசக்கேட்டோமென்று சொல்லும்படி சிலரை உடன்படுத்தி,—சனங்களையும், முதியோரையும், வேலெதபாரகரையும் எழுப்பி, அவன்மேற் பாய்ந்து, அவனைப்பிடித்துப் பெரியசங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்,—பொய்ச்சாட்டுக சிக்காரரை நிறுத்தினார்கள், இவர்கள், இந்தமனுஷன் இந்தப்பரிசுத்த ஸ்தானத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் விரோதமாய்த் துஷணமான வாக்குகளை ஓயாமற்பேசுகிறான்.—காசரேத்து யசராணுகிய அந்த யேசு இந்தஸ்தானத்தை அழித்து, மோசே நமக்கு ஒப்பித்தமுறைமைகளை மாற்றுவாரென்று இவன் சொல்லக்கேட்டோமென்றார்கள்.—பெரியசங்கத்திலுட்காந்திருந்த யாவ ல்திரும், அவன்மேல் நோக்கம்வைத்து, அவனுடைய முகந்தேவதாதனுடைய முகம்போலிருப்பதைக்கண்டார்கள்.

எ. அதிகாரம்.

க. ஸ்தேவான் மகாஆசாரியனுக்குத்தரஞ்சொல்லல்: க. ஆதிபிதாக்களின் விருத்தாந்தத்தைத் தெரிவித்தல்: டி. மோசேயின் காலமுதற் சலோமோனின் காலம்வரைக்குமுள்ள விருத்தாந்தத்தை விவரித்தல்: டி. ஸ்தேவான் யூதரைக்கண்டித்தல்: டி. அவன் கல்லாலெறியுண்டு மரணமடைதல்.

பின்பு மகாஆசாரியன், இவைகள் இப்படியோ வென்றுகேட்க,—அவன், சகோதரரும், பிதாக்களுமாகிய புருஷர்களே, கேட்பீர்களாக; நம் முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே வசிப்பதற்குமுன்னம் மெசொப்பொத்தாமியாவில் இருந்தபொழுது, மகிமையுள்ள தேவன் அவனுக்குத் தரிசனயாகி,—அவனுடனே, “நீ உன் தேசத்தையும் உன் இனத்தாரையும் விட்டுப்பறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்குத் தேசத்திற்குப்போ,” என்று சொல்ல,—அவன், கல்தேயரின் தேசத்தைவிட்டு நீங்கி, காரானூரிலே வாசம்பண்ணினான்: மேலும் அவர், அவனுடையபிதா மரித்தபின்பு, அவனை அவ்விடத்தைவிட்டு, நீங்கள் இப்பொழுது வாசமாயிருக்கிற இந்தத்தேசத்திற்கு வந்து குடியிருக்கும்படி செய்தார்.—இதில் ஒரு அடிநிலத்தையாகிலும் அவர் அவனுக்குச் சுதந்தரமாய்க்கொடாமல், அவன் பின்னையில்லாதிருந்த காலத்தில், உனக்கும், உனக்குப்பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச்சுதந்தரமாக அளிப்பேனென்று அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார்.—அன்றியும் தேவன், “உன்சந்தியார் அந்நியதேசத்திலே சஞ்சரிப்பார்கள்; அந்தத்தேசத்தார் அவர்களை அடிமைப்படுத்தி, நாணூறுவருஷமாவந்துயரப்படுத்துவார்களென்றார்.—மேலும் அவர்களைக்கொண்டு

(க. அதி. க.) அதி.உ.சக. அதி.க.உ.க. அதி.ச.க.௫. (உ) யாத்.ய.அ.ய.எ. (க) உபா.க.ய.க. அதி.க.உ.உ. க.தீமோ. க.எ.ச.) அதி.உ.ச.உ. (௫) அதி.ய.க.உ.ச. அதி.அ.௫.உ.ச. வெளி.உ.ச.ய.௫. (ச) அதி.க.உ.ச. அதி.அ.ய.எ. க.தீமோ. ச.ய.ச. உ.தீமோ.க.ச. (எ) அதி.ய.உ.உ.ச. கொலோ.க.ச. யோவா.ய.உ.ச.உ. (ய) லூக்.உ.க.ய.௫. யாத்.ச.ய.உ. ஏசா. டி.ச.ய.எ. (ய)க. இரா.உ.க.ய.ய.க. மத்.உ.ச.௫.க.ய. (ய) அதி.உ.௫.அ. தானி.க.உ.ச.—(எ. அதி. உ.) அதி.உ.உ.க. (க)ஆதி.ய.உ.க. (ச)ஆதி.ய.க.க.க. (௫)ஆதி.ய.உ.எ. (ச) ஆதி.ய.௫.ய.க.ய.ச. யாத்.ய.உ.ச.ய. கலா.க.ய.எ. (எ)யாத்.க.ய.உ.

அமுமைத்தொண்டு செய்வீத அந்தத்தேசத்தா
ரை நான் தண்டிப்பேன்: அதற்குப்பின்பு அவர்
கள் புறப்பட்டுவந்து, இவ்விடத்தில் எனக்கு ஆ
ராதனைசெய்வார்கள்;" என்றும் தேவன் சொன்
அ னார்.—பின்பு அவர் விருத்தேசேதனை உடன்படிக்கையை
அவனுக்குக்கொடுத்தார்: இப்படி அவன்
ஈசாக்கைப் பெற்றபொழுது, எட்டாந்தினத்தில்
அவனுக்கு விருத்தேசேதனை பண்ணினான்;
ஈசாக்கின்வழியாக யாக்கோபும், யாக்கோபின்
வழியாக ஆதிபிதாக்களாகிய பன்னிருவரும்
பிறந்தார்கள்.—ஆதிபிதாக்கன்பொழுது
மைகொண்டு, யோசேப்பை எகிப்துக்குப்போ
யி கிறவர்களுக்கு விற்றுப்போட்டார்கள்.—தேவன்
அவனுடைய பட்சத்தில் நின்று, எல்லா உபத்திரவங்களிலு
மிருந்து அவனை விடுவித்து, எகிப்தின் இராசனாகிய பார்வோ
னுக்குமுன்பாக அவனுக்குக் கட்டாட்சத்தையும், ஞானத்தையுந்
தந்தார். அவனும் இவனை எகிப்துதேசத்திற்கும்,
தன்குடும்பம்முழுமையுக்கும் அதிகாரியாகிய
யக் ஏற்படுத்தினான்.—பின்பு எகிப்து, காணத்தேசங்களின்
ளெங்கும் பஞ்சமும், மிகுந்த உபத்திரவமுமுண்டாயின:
நம்முடைய முற்பிதாக்களுக்கு உணவுப்பொருள்
அகப்படவில்லை.—யாக்கோபு, எகிப்திலே
நானியமுண்டென்று கேள்விப்பட்டபொழுது,
நம்முடைய முற்பிதாக்களை முதலாந்தரம்
அனுப்பினான்.—இரண்டாந்தரம் யோசேப்புத்
தன் சகோதரருக்கு அறியப்பட்டான்; யோசேப்பின்
வமிசத்தாரும் பார்வோனுக்கு அறியப்பட்டார்கள்.—
பின்பு யோசேப்பு, தனித்தவாகிய யாக்கோபும்
தன் முழு இனத்தவர்களாகிய யாழ்ப்பதைந்துபேரைத்
தன் ளெனரிடத்தில் வரஅழைப்பித்தான்.—இந்தப் பிரகாரம்
யாக்கோபு எகிப்துக்குப்போனபின்பு, அவனும்
நம்முடையமுற்பிதாக்களும்மரித்து, அங்கிருந்து
விற்கெழுக்குக்கொண்டுவேரப்பட்டோர்.—பின்பு
ஆபிரகாம் விற்கேயின்பிதாவாகிய காமோருடைய
சந்ததியாரிடத்தில் விலக்குக்கொண்ட மயானஸ்தானத்தில்
அடக்கம்பண்ணப்பட்டார்கள்.—பின்பு ஆபிரகாமுக்குத்
தேவன் ஆணையிட்டருளிய வாக்குத்தத்தம்
விளையுங்காலஞ் சமீபமானபொழுது, யோசேப்பை
அறியாத வேறொரு இராசாதோன்றினகாலமளவும்,
சனங்கன் எகிப்திலே விருத்தியாய்ப் பெருகினார்.
—அப்பொழுது அவன் நம்முடைய வமிசத்தாரைச்
சூதாய் நடத்தி, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள்சீவித்
திராதபடி அவர்கள் அவைகளை வெளியேபோட்டு
விடும்படி அவர்களை உபத்திரவப்படுத்தினான்.—
உட அக்காலத்திலே மோசேபிறந்து, மகா செளந்தரி

யமுள்ளவரையிருந்து, மூன்று மாதந் தன்பிதாவுடைய
வீட்டில் ஆதரிக்கப்பட்டான்.—அவனும் உகவெளியே
போட்டுவிடப்பட்டபொழுது, பார்வோனுடைய குமாரத்தி
அவனை எடுத்துத் தனக்குப்புத்திரனாக வளர்த்தான்.—
அதினாலே மோசே உகெகிப்தியருடைய சமஸ்தவீத்தையும் கற்பிக்கப்
பட்டு, வாக்கிலுங் கிரியையிலும் வல்லவனானான்.—
அவன் நாற்பதுவயதானபொழுது, இவ் ரவேல் சந்த
தியாராகிய தன்னுடைய வமிசத்தாரைச் சந்திக்கும்படி
அப்பிராயங்கொண்டான்.—பின்பு உபத்திரவப்படுகிற
ஒருவனைக்கண்ட உசடு, அவனுக்குத் துணை
நின்று, உபத்திரவப்பட்டவனுக்கு உபகாரஞ்செய்து,
எகிப்தியனைக் கொலைசெய்தான்.—இவன் தன் கையினாலே
உடு தங்களைத் தேவன் விடுவிப்பாரென்பதைத் தன்
சகோதரர் அறிந்துகொண்டவர்களென்று நினைத்தான்:
அவர்களோ அறியவில்லை.—முற்புறமே உகவேல்
சண்டைபண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு
எதிர்ப்பட்டு, மனுஷரால், நீங்கள் சகோதரர், ஒருவருக்கு
கொருவர் அரியாயு செய்யுதென்னெவென்று
அவர்களைச் சமாதானப்படுத்தும்படிவகைதேடினான்.—
தன் அயலானுக்கு அநியா உசெய்தவன் அவனைத்தன்
ளி, எங்களுக்கு அநிகாரியாகவும், நியாயாதிபதியாகவும்
உன்னை ஏற்படுத்தினவன் யாவன்.—நேற்று நீ அந்த
எஃகிப்தியனைக்கொலைசெய்துபோல, என்னையுங்
கொலைசெய்யப்பார்க்கிறாயாவென்றான்.—இந்த உக
வாக்கைக்கேட்டு, மோசே ஓடிப்போய், மீதியான்
தேசத்திலே சஞ்சரித்தான், அங்கே அவன் இரண்டடிக்கு
திரைப்பெற்றான்.—நாற்பதுவருஷஞ் சென்றபின்பு,
சீலும்லையைச்சேர்ந்தவனத்தில் தேவனுடைய தூதரானவர்,
எரிகிறமுட்செடியின் அக்கினிச்சவாலையில் அவனுக்குத்தரி
சனையானார்.—மோசே அதைக்கண்டு, அந்தத்தரி
கசனையைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி
சமீபத்திருக்க, —நான் உன் கஉபிதாக்களாகிய
ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும்,
யாக்கோபின் தேவனுமாகிய கடவுளென்று கர்த்தருடைய
சத்தந்தோன்றிற்று. அப்பொழுது மோசே நடுநடுங்கி,
பார்க்கத் துணியவில்லை.—பின்னுங் கநகார்த்தர்
அவனைநோக்கி, நீ நிற்குமிடம் பரிசுத்த பூமி;
ஆதலால், உன்பாதரட்சையை உன் காலினின்றுங்
கழற்றிப்போட.—எகிப்திலிருக்கிற என் ஈசனங்களின்
உபத்திரவத்தை நானேபார்த்து, அவர்களுடைய
தவிப்பைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி
இறங்கிவந்தேன். நீ வா, நான் உன்னை
எகிப்துக்கு அனுப்புகிறேனென்றார்.—

- (அ) ஆதி.௨௭.௧,௨,௧௧. ஆதி.௨௮.௧,௨,௧௧. ஆதி.௨௯.௨௭. ஆதி.௨௯.௧௧. (ஆ) ஆதி.௧௭.௭,௧௧,௨௮. சங்.௧௭.௨௭.
(ஆ) ஆதி.௧௯.௨,௨௮,௨௯. ஆதி.௧௯.௧௭. (௧௧) ஆதி.௧௯.௧௯. (௧௨) ஆதி.௧௯.௧. (௧௩) ஆதி.௧௯.௧,௧௧. (௧௪) ஆதி.௧௯.௧,௨௭. ஆதி.௧௯.௨௭. உபா.௧.௨௨. (௧௫) ஆதி.௧௯.௧௧. ஆதி.௧௯.௧௧. யாத்.௧.௧. யாத்.௧௧.௧. யோசு.௨௭.௧௨. (௧௬) ஆதி.௨௯.௧௧. (௧௭) ஆதி.௧௯.௧. யாத்.௧.௭,௮,௯. சங்.௧௭.௨௭,௨௯. (௧௮) யாத்.௧.௨௨. (௨௦) யாத்.௨.௨. எபி.௧.௨௯. (௨௧) யாத்.௨.௧—௩. (௨௨) லூக்.௨.௮.௨௦. (௨௩) யாத்.௨.௧,௨. (௨௪) யாத்.௨.௧. (௨௫) லூக்.௧.௨. (௨௬) யாத்.௨.௧. (௨௭) யாத்.௧.௧. (௨௮) யாத்.௧.௧. (௨௯) யாத்.௧.௧. (௩௦) யாத்.௧.௧. (௩௧) யாத்.௧.௧. (௩௨) மத்.௨.௨.௯. எபி.௧.௧.௧. (௩௩) யாத்.௧.௧. (௩௪) யாத்.௧.௧. (௩௫) யாத்.௧.௧. (௩௬) யாத்.௧.௧. (௩௭) யாத்.௧.௧. (௩௮) யாத்.௧.௧. (௩௯) யாத்.௧.௧. (௪௦) யாத்.௧.௧. (௪௧) யாத்.௧.௧.

௩௩ அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உண்ண வற்படுத்தினவன் யாவனென்று அவர்கள் சொல்லி அவமதித்த அந்த மோசேயையே, தேவன், செடியில் அவனுக்குத்தரிசினையான தூதனால் அக்க திபதியாகவும், மீட்பனாகவும் அனுப்பினார்.—இவனே, அவர்களை அங்கிருந்து அழைத்துப்போய், எகிப்து தேசத்திலும், செங்கடலிலும், காற்பது வருஷகாலம் வணத்திலும், அற்புதங்கனையும் அடையாளங்கனையுஞ் செய்தான்.

௩௪ இலரவேல் சந்தியாரைநோக்கி, “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காக, உங்கள் சகோதரருக்குள் எண்ணப்போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார், அவருக்கே செவிகொடுக்கான்,” என்று சொல்லிய மோசே இவனே.—

௩௫ னாயமலையில் தன்னுடனே பேசின தூதனானவரோடும், நம்முடைய முற்பிதாக்களோடும் வணத்திலுள்ள சபைக்குள்ளிருந்து, நமக்குக்கொடுக்கும்படி சிவவாக்கியங்களைப் பெற்றவன் இவனே.— நம்முடைய முற்பிதாக்கள், இவனுக்கமையாமல் இவனைத்தள்ளி, எகிப்துக்குத்திரும்பிப்போக மனோவாஞ்சையுள்ளவர்களாய்,—

“எங்களை எகிப்து தேசத்தினின்று அழைத்துவந்த மோசேக்கு என்னசம்பவித்ததோ அறிவோம்: ஆதலால் எங்களுக்குமுன் செல்லவன்களுக்காகத்தேவர்களை உண்டாக்கவேண்டும்,” என்று ஆரோனாசக டனேசொல்லி, அங்காட்களில் ஒருகன்றுக்குட்டியை உண்டாக்கி, அந்த விக்கிரகத்திற்குப்பலியிட்டு, தங்கள் கைக்கிரியைகளுக்குறித்துச் சக்தோஷப்பட்டார்கள்.— அதிலால் தேவன் அவர்களுக்குப் பராமுகமாகி, வானத்திலுள்ளசேனைக்குப்பூசைசெய்யும்படி அவர்களை ஒப்பித்தார்; தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் “இலரவேல் வயிசத்தாரே, நீங்கள் வனாந்தரத்தில் இருந்த காற்பது வருஷகாலவரையில் எனக்கென்று பலிகளையும், கைவேத்தியங்கனையுஞ் செலுத்தினீர்கள்.— நீங்கள் வணக்கும்படி உண்டாக்கின பிரதிமைகளாகிய மோசேயைத் தேவனுடைய ஆவாசத்தையும், உங்கள் தேவனாகிய இரம்பானென்றும் நட்சத்திரத்தையுஞ் சுமந்துகொண்டவந்தீர்கள்: ஆதலால் கான்பாபேலுக்கப்பால் உங்களைக் கொண்டுபோவேன்,” என்ற மூதியிருக்கின்ற சசது.— நீ கண்டசாயலாகவே அதைச்செய்யென்று மோசேயுடனே பேசினவருடைய கட்டளைக்கேற்கச்செய்யப்பட்ட சாட்சியின் ஆவாசம், நம்முடைய முற்பிதாக்களுடனே வணத்திலிருந்த சக்து.— யோசுவாவுடனே நம்முடைய முற்பிதாக்கள் அதைப்பெற்றுக்கொண்டு, தங்களுக்குமுன்னின்று தேவன் தூதர்தின சனங்களின் தேசத்திற்குள்ளே கொண்டுபோய், தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.— அவன் தேவனுடைய கட்டாட்சம்பெற்று, யாக்கோபின் தேவனுக்காகத் தான் ஒருவாசல்தலத்தைக் காணவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணினான்.— அவருக்காகச் சலோமோனே ஆலயத்தைக்கட்டினான்.— எப்படியுஞ் சருவத்திற்குமேலானவர், சுகைகளினாலே செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம் பண்ணுகிறவரல்ல.— தீர்க்கதரிசியினால், “வானம் என் சிங்காசனம், பூமி என்பாதபீடம்: நீங்கள் எனக்காக எப்படிப்பட்ட ஆலயத்தைக்கட்டினீர்கள், காண் இளைப்பாறும்ல்தானமெங்கேயென்று கர்த்தர் சொல்லுகிறார்.— என்கரம் இவை நடுகனெல்லாவற்றையுஞ் சிருஷ்டித்தல்லவா,” என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆ, வணக்காதகழுத்துள்ளவர்களே, இருதயத்திலுள் காதிலும் விருத்தசேனமற்றவர்களே, உங்கள் பிதாக்களைப்போலவே, நீங்களும் எப்பொழுதும் பரிசுத்த ஆவியைவிரோதிக் கிறீர்கள்.— உங்கள் முற்பிதாக்களால் துன்பப்படுத்தப்பட்டாத தீர்க்கதரிசியாவன், அவர்கள் நீதிபரர் வருவதைக்குறித்து முன் அறிவித்தவர்களைக் கொலை செய்தார்கள்; இப்பொழுது நீங்களோ, அவரையே காட்டிக் கொடுத்துக் கொலைசெய்தீர்கள்.— தேவதூதரின் வழியாய் நீங்கள் வேதப்பிரமாணத்தினைப்பெற்றும் அதைக்காத்து நடக்கவில்லையென்றான்.

இவைகளை அவர்கள் கேட்டபொழுது இரு சேதயத்திற்குத் துண்டவர்களாய், அவனைப்பார்த்துப்பற்கடித்தார்கள்.— அவன் பரிசுத்த ஆவியினால் பூரணப்பட்டு, வானத்திற்குகேரே பார்வைசெலுத்தி, தேவனுடைய மகிமையையும், யேசு தேவனுடைய வலதுபாரிசுத்திலே நிற்கிறதையுங்கண்டு,—பாருங்கள், வானத்திற்குக்கிடுகிறதையும், மனுபுத்திரன் தேவனுடைய வலதுபாரிசுத்திலே நிற்கிறதையும் காண்கிறேனென்றான்.— அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமிட்டுவெ, தங்கள் காதுகளைப்பொத்திக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேற்பாய்ந்து,— அவனை ஒருநகரத்திற்குப் புறம்பே தள்ளி, அவன்மேற்கல்லெறிந்தார்கள்: சாட்சிக்காரர், லுவுலென்னும் ஒருவாலிபனுடையபாதத்தினருகேதங்கள் வல்திரங்களை வைத்தார்கள்.— கர்த்தராகிய இசுயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்

கள் அதைப்பெற்றுக்கொண்டு, தங்களுக்குமுன்னின்று தேவன் தூதர்தின சனங்களின் தேசத்திற்குள்ளே கொண்டுபோய், தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள்.— அவன் தேவனுடைய கட்டாட்சம்பெற்று, யாக்கோபின் தேவனுக்காகத் தான் ஒருவாசல்தலத்தைக் காணவேண்டுமென்று விண்ணப்பம் பண்ணினான்.— அவருக்காகச் சலோமோனே ஆலயத்தைக்கட்டினான்.— எப்படியுஞ் சருவத்திற்குமேலானவர், சுகைகளினாலே செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம் பண்ணுகிறவரல்ல.— தீர்க்கதரிசியினால், “வானம் என் சிங்காசனம், பூமி என்பாதபீடம்: நீங்கள் எனக்காக எப்படிப்பட்ட ஆலயத்தைக்கட்டினீர்கள், காண் இளைப்பாறும்ல்தானமெங்கேயென்று கர்த்தர் சொல்லுகிறார்.— என்கரம் இவை நடுகனெல்லாவற்றையுஞ் சிருஷ்டித்தல்லவா,” என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆ, வணக்காதகழுத்துள்ளவர்களே, இருதயத்திலுள் காதிலும் விருத்தசேனமற்றவர்களே, உங்கள் பிதாக்களைப்போலவே, நீங்களும் எப்பொழுதும் பரிசுத்த ஆவியைவிரோதிக் கிறீர்கள்.— உங்கள் முற்பிதாக்களால் துன்பப்படுத்தப்பட்டாத தீர்க்கதரிசியாவன், அவர்கள் நீதிபரர் வருவதைக்குறித்து முன் அறிவித்தவர்களைக் கொலை செய்தார்கள்; இப்பொழுது நீங்களோ, அவரையே காட்டிக் கொடுத்துக் கொலைசெய்தீர்கள்.— தேவதூதரின் வழியாய் நீங்கள் வேதப்பிரமாணத்தினைப்பெற்றும் அதைக்காத்து நடக்கவில்லையென்றான்.

இவைகளை அவர்கள் கேட்டபொழுது இரு சேதயத்திற்குத் துண்டவர்களாய், அவனைப்பார்த்துப்பற்கடித்தார்கள்.— அவன் பரிசுத்த ஆவியினால் பூரணப்பட்டு, வானத்திற்குகேரே பார்வைசெலுத்தி, தேவனுடைய மகிமையையும், யேசு தேவனுடைய வலதுபாரிசுத்திலே நிற்கிறதையுங்கண்டு,—பாருங்கள், வானத்திற்குக்கிடுகிறதையும், மனுபுத்திரன் தேவனுடைய வலதுபாரிசுத்திலே நிற்கிறதையும் காண்கிறேனென்றான்.— அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமிட்டுவெ, தங்கள் காதுகளைப்பொத்திக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேற்பாய்ந்து,— அவனை ஒருநகரத்திற்குப் புறம்பே தள்ளி, அவன்மேற்கல்லெறிந்தார்கள்: சாட்சிக்காரர், லுவுலென்னும் ஒருவாலிபனுடையபாதத்தினருகேதங்கள் வல்திரங்களை வைத்தார்கள்.— கர்த்தராகிய இசுயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளுமென்

(௩௩) யாத்.யி.ச.யி.க. எண்.உயி.யி.க. (௩௪) யாத்.யி.உ.ச.க. யாத்.எ. சங்.ா.இ.உ.எ. யாத்.யி.ச.உ.க.உ.எ.உ.அ.உ.க. யாத்.யி.க.௩.௩. (௩௫) உபா.யி.அ.யி.இ.யி.அ. மத்.யி.எ.இ. (௩௬) யாத்.யி.க.௩.யி.எ. ஏசா.ச.க.க. கலா.க.யி.க. எபி.உ.உ. யாத்.உ.க.க. யோவா.க.யி.எ. ரோ.க.உ. (௪௦) யாத்.க.உ.க. (௪௧) உபா.க.யி.க. (௪௨) சங்.அ.க.யி.உ. எசேக்.உ.யி.உ.இ.௩.௩. ரோ.க.உ.ச.உ.உ.தெச.உ.யி.க. உபா.ச.யி.க. உ.இரா.யி.எ.யி.க. ஏரே.யி.க.யி.க. ஆமோ.இ.உ.இ.உ.க. (௪௪) யாத்.உ.இ.ச.யி. எபி.அ.இ. (௪௫) யோசு.க.யி.ச. சி.கி.க.உ.ச. சங்.ச.ச.க. (௪௬) க.சா.மு.யி.க.க. உ.சா.மு.எ.க. சங்.அ.க.யி.க. க.இரா.அ.யி.எ. க.நானா.உ.உ.எ. (௪௭) க.இரா.சு.க. க.நானா.யி.எ.யி.உ. உ.நானா.க.க. (௪௮) க.இரா.அ.உ.எ. உ.நானா.உ.க. (௪௯) ஏசா.ச.க.க.உ. மத்.இ.க.ச.௩.இ. (௫௦) யாத்.க.உ.க. ஏசா.ச.அ.ச. லேவி.உ.ச.ச.க. உபா.யி.க. ஏரே.ச.ச. எசேக்.ச.ச.க. (௫௧) உ.நானா.க.க.யி.க. மத்.உ.க.௩.இ. க.தெச.உ.யி.இ. (௫௨) யாத்.உ.யி.க. கலா.க.யி.க. எபி.உ.உ. (௫௩) எசேக்.க.க. மத்.க.யி.க. தானி.எ.யி.க. (௫௪) க.இரா.உ.க.யி.க. லூக்.ச.உ.க. எபி.யி.க.யி.உ. லேவி.உ.ச.யி.க. உபா.யி.க.யி.க. (௫௫) சங்.க.க.இ. லூக்.உ.க.ச.க.

று வேண்டெதல்செய்த ஸ்தேவான இப்படி அ ஈய வர்கள் கல்லெறிந்தார்கள்.—அவன் முழங்காற் படியிட்டு, மிகுந்தசத்தத்துடனே, கர்த்தாவே, இந்தப்பாவத்தை இவர்கள்மேற்சுமத்தாதிருமென்று வேண்டெதல்பண்ணினான். இவ்வீதமாகச் சொல்லி மகாமித்திரையடைந்தான்.

அ. அதிகாரம்.

க. உபத்திரவத்தினாலே சபையார் சிதற அடிக்கப் படல், அக்காலத்திற் பிலிப்பு ஷமாரியாநகரத்திற்குப்போய் அநேக ஆச்சரியமான கிரியை செய்தல்: ௧. சீமோனென்னும் மாயாவி விசுவாசித்தல்: ௨. பரிசுத்த ஆவியை விலக்குவாங்கத்துணிந்து குற்றத்திலுட்படல்: ௩. பிலிப்பு, கூவுத்தேசத்தானாகிய அண்ணகனென்பவர்களுடைய விருத்தாந்தம்.

அவனைக் கொலைசெய்வதற்கு ஷவுலும் உடன்பட்டான். அந்தநாளிலே யெருஷலேயிலுள்ள சபைக்கு விரோதமாக மிகுந்த துன்புறுத்தல் உண்டானதினால், அப்போஸ்தலர் தவிர, மற்றயாவரும் யூதையா, ஷமாரியா தேசங்களிற் சிதற அடிக்கப்பட்டார்கள்.—தேவபத்தியுள்ளவர்கள் ஸ்தேவான எடுத்து அடக்கம்பண்ணி, அவனியித்தம் மிகவும் புலம்பினார்கள்.—ஷவுலோ வீட்டுக்கு வீடுசென்று, ஸ்திரிபுருஷரை இழுத்துக்கொண்டுபோய், சிறைச்சாலையிற் போடுவித்து, சபையைச்சேதப்படுத்தினான்.—ஆதலால் சிதற அடிக்கப்பட்டவர்கள் எங்குநிற்கிந்து, சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினார்கள்.—அப்பொழுது பிலிப்பு ஷமாரியாபட்டணத்திற்குப்போய், அங்கே அவர்களுக்குக்கிடீஸ்துவைப் பிரசங்கம்பண்ணினான்.—அநேகரிடத்திலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு, அவர்களை விட்டுப் புறப்பட்டன: அநேகநீயிர்வாதக்காரருஞ் சப்பாணிகளுஞ் சொல்தம் அடைந்தார்கள்.—பிலிப்புச்செய்த இந்த ஆச்சரியமான கிரியைகளைச் சனங்கள் கண்டுக்கேட்டும் ஒருமனப்பட்டும், அவன் சொன்னவைகளிற் சிந்தைவைத்தார்கள்.—அந்தப்பட்டணத்திலே மிகுந்த சந்தோஷமுண்டாயிற்று.—முன்னே அந்தப்பட்டணத்திலே சீமோனென்னும் ஒருவன் அநேக மாயாகிரியைகளைச்செய்து, தான் தன்னை மகாபுருஷனென்றுசொல்லி, ஷமாரியரை மருட்டினான்.—சிறியோர்பெரியோராவரும், இவன் தேவனுடைய மகாசத்துவமென்று அவனை மதித்துக்கொண்டிருந்தார்கள்.—அவன் அநேககாலம் தன்னுடையமாயாகிரியைகளினால் அவர்களைமயக்கினதினால், அவர்கள் அவனைமதித்துக்கொண்டிருந்தார்கள்.—ஆயினும் தேவனுடைய இராச்சியத்தையும், யேசுக்கிறிஸ்துவின் நாமத்தை யுக்குறித்துப் பிரசங்கம்பண்ணின பிலிப்பை

விசுவாசித்தபொழுது, புருஷரும் ஸ்திரிகளும் ஞானஸ்கானம் பெற்றார்கள்.—அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்கானம்பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, நடந்த அற்புதங்களையும், பெரிய அடையாளங்களையும் கண்டு பிரமிப்படைந்தான்.—ஷமாரியர் தேவனுடைய வாக்கை அங்கிகரித்ததை யெருஷலேயிலுள்ள அப்போஸ்தலர் கேள்விப்பட்டபொழுது, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்தில் அனுப்பினார்கள்.—இவர்கள் போய், பரிசுத்தஆவியை யெடு அவர்களில் ஒருவனாகவும் பெறாமல், கர்த்தராகிய யேசுவின் நாமத்தினாலே ஞானஸ்கானத்தைமாத்திரம் பெற்றபடியால்,—அவர்கள் பரிசுத்தஆவியையும் பெறும்படி அவர்கள் நிமித்தம் வேண்டெதல்பண்ணினார்கள்.—பின்பு இவர் களைக்கலை அவர்கள்மேல் வைத்தபொழுது, அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.—அப்படி போஸ்தலர் கைகளை அவர்களிடமேல்வைத்தபொழுது, பரிசுத்தஆவி அருளப்படுகிறதைச்சீமோன்கண்டு பணங்கொண்டுவந்து,—என் கைகளை யெடுவைக்கப்படுகிறவன் எவனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறும்படி நீங்கள் எனக்கும் இந்த அதிகாரம் கொடுக்கவேண்டுமென்றான்.—அதற் உக்குப்பேதுரு, தேவனுடைய வரத்தைப்பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளவாமென்று நீ நினைத்ததினால், உன் பணம் உன்னோடே நாசமாய்ப்போகக்கடவது.—உன் இருதயம் தேவனுக்கு முன்பாக நேர்மையாயிராததினால், இதில் உனக்குப்பாகமும், பங்குமில்லை.—நீ கசப்பெய்துள்ளபித்திலும், அநீதியின்புத்தனத்திலும் அசப்பட்டவனாயிருக்கிறயென்று காண்கிறேன்.—ஆதலால் உனதுர்க்குணத்தைவிட்டு, மனத்திரும்பி, தேவனைநோக்கி வேண்டெதல்செய், உன் இருதயஎண்ணம் ஒருவேளை உனக்குமன்னிக்கப்படுமென்றான்.—அப்பொழுது சீமோன், உத்தரமாக, உசநீங்கள்சொல்லியவைகளில் ஒன்றும் என்னிற்பலியாதபடி, நீங்களேஎன்னியித்தம் கர்த்தாவை நோக்கி வேண்டெதல்பண்ணுங்களென்றான்.—அவர்கள் சாட்சியிட்டு, கர்த்தருடைய வாக்குகளைப்பிரசங்கம்பண்ணி, ஷமாரியருடைய அநேக கிராமங்களிலுஞ் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, யெருஷலேமுக்கு மீண்டுவந்தார்கள்.—பின்பு உச கர்த்தருடைய தூதன் பிலிப்புடனே, நீஎழுந்து, தெற்கே பழாய்க்கிடக்கிறகாசாவுக்கு, யெருஷலேயிலிருந்துபோகிறவழிக்குப்போவென்று சொல்ல,—அவன் எழுந்துபோனான்: அப்பொழுது உசதுகூவுத்தேசத்தாரை அரசாளுகிற இராசாத்தியாகிய கந்தாசி என்பவருடைய மந்திரியும், அவருடைய சமஸ்தசம்பத்திற்கும் அதிகரியும், கூவுத்தேசத்தானாகிய அண்ணகன் ஒருவனைக் கண்டா

(ஈய) அதி.க.ச.ய. மத்.இ.ச.ச. லூக்.க.உ.அ.—(அ. அதி. க.) அதி.எ.இ.அ. அதி.யெ.யெ. (உ) ஆதி.உ.க.க. உ.சாமு. ௧.௧௧. (க) அதி.எ.இ.அ. அதி.க.க.யெ.உ.க. க.கொரியெ.க. கலா.க.யெ. பிலி.க.க. க.தீமோ.க.யெ. (ச) மத்.யெ. உ.க. (சு) மாற்.யெ.யெ. (யெ) மத்.உ.யெ.யெ. (யெ) எபி.ச.உ. (உய) மத்.யெ.யெ. (உஉ) எபி.யெ.யெ. (உக) தானி. ச.உ.எ. உ.தீமோ.உ.உ.உ. (உச) ஆதி.உ.யெ.எ.யெ. யாத்.அ.அ. எண்.உ.க.எ. க.இரா.யெ.க. யோபு.ச.உ.அ. யாத். இ.யெ. (உஎ) செபி.க.யெ. யோவா.யெ.உ.உ.

ன், அவன் ஆராதனைசெய்வதற்கு யெரூஷலேயி
 ௨௮ லேவந்திருந்து, - திரும்பி, தன் இரத்தத்திலுட் காந்
 து, ஏசாயா தீர்க்கதரிசியின்புத்தகத்தை வாசித்துக்
 ௨௯ கொண்டிருந்தான். - அப்பொழுது ஆவியானவர்
 பிலிப்பிடத்தில், நீ அந்த இரத்தத்திற்குச் சமீப
 ௩௦ மாய்ச்சேர்ந்து, அதனோடு போவென்றார். - பி
 லிப்பு ஒடிப்போய், அதைச்சேர்ந்து, அவன் ஏசா
 யாதீர்க்கதரிசியின்புத்தகத்தை வாசிக்கக்கேட்டு,
 ௩௧ நீர் வாசிக்கிறவைகளின் பயனை உணருகிறீரா
 ௩௨ வென்றான். - அதற்கு அவன், ஒருவன் எனக்கு உ
 ணர்த்தாகிருந்தால் எப்படி உணருவேனென்று
 சொல்லி, பின்பு அவன், தன் இரத்தத்திலேறி, தன்
 ௩௩ னுடன் உட்காரும்படி பிலிப்பை வேண்டிக்கொ
 ண்டான். - "அவர் ஆட்டைப்போல அடிக்கப்
 படும்படி கொண்டுபோகப்பட்டார்; தன் மயி
 ௩௪ ரைக் கத்தரிக்கிறவனுக்குமுன் சத்தமிடாமலி
 ருக்கும் ஆட்டுக்குட்டியைப்போல, அவர் தமது
 ௩௫ வாயைத்திறவாமலிருந்தார். - அவர் தாழ்வடைந்
 தகாலத்தில் அவருக்கு நியாயஞ் செலுத்தப்பட
 ௩௬ வில்லை: அவருடைய சீவன் பூமியினின்று நீக்கப்
 பட்டதால் அவருடைய தலைமுறையாரை விவ
 ௩௭ ரித்துச் சொல்ல வல்லவன்யாவன்," என்னும்வே
 ௩௮ தவாக்கியத்தை அவன் வாசித்திருந்தான். - அண்
 ணகன் பிலிப்பை நோக்கி, தீர்க்கதரிசி தன்னைக்
 குறித்தோ, வேறொருவனைக் குறித்தோ, ஆரைக்
 குறித்து இதைச் சொல்லுகிறான்; அதை நீர் எனக்
 குச்சொல்லும்படி வேண்டுகிறேனென்றான். -
 ௩௯ அப்பொழுது பிலிப்பு, தன்வாயைத்திறந்து, அந்
 தவேதவாக்கியத்தைத்தொடங்கி, யேசுவை அ
 ௪௦ னனுக்குத்தெரிவித்தான். - இவ்வீதமாய் அவர்கள்
 வழிநடந்துபோய், சலம் இருந்த ஒரு இடத்திலே
 சேர்ந்தார்கள்: உடனே அண்ணகன், பாரும், சல
 ௪௧ மிருக்கிறது; நான் ஞானஸ்நானம்பெறுவதற்
 குத் தடையென்னவென்று கேட்க, - பிலிப்பு, நீர்
 ௪௨ பூரண இருதயத்தோடும் விசுவாசித்தால் தடை
 யில்லையென்றான். அதற்குத்தரமாக அவன், யே
 ௪௩ சுக்கிறிஸ்து தேவனுடைய குமாரனென்
 று விசுவாசிக்கிறேனென்று சொல்லி, இரத்தத்தை
 ௪௪ கிறுத்தச்சொன்னான்: - பிலிப்பு அண்ணகன் இ
 ருவருஞ் சலத்தில் இறங்கினார்கள்; அவன் இவ
 ௪௫ னுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான். - அவர்கள்
 சலத்திலிருந்து ஏறினபொழுது, கர்த்தருடைய
 ௪௬ ஆவி பிலிப்பைக்கொண்டுபோய்விட்டது, அ
 துமுதல் அண்ணகன் அவனைக் காணவில்லை: அவ
 ௪௭ ன்சந்தோஷத்தோடே தன்வழியே சென்றான். -
 ௪௮ பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டான்: பின்பு
 பிரயாணமாய்ப்போய், சேசாரியா நகரத்திற்சே
 ரும்வரைக்குஞ்சகலப்பட்டணங்களிலேயும் சுவி
 சேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுபோனான்.

கூ. அதிகாரம்.

க. தமஸ்கு நகரத்திலுள்ள கிறிஸ்தவர்களைத் துய
 ரப்படுத்துகிறதற்கு ஷவுல் பிரயாணமாய்ப்போ

கையிற் கிறிஸ்துவைத்தரிசிக்கப்பெறல்: ௩. அ
 னனியாவைக்கொண்டு பார்வையடைந்து, ஞா
 ௪ னஸ்நானம்பெறல்: ௩௯. ஷவுல் ஆலயத்திற் கி
 ரிஸ்துவின் சுவீசேஷத்தைப் பிரசித்தப்படுத்தல்: ௪௦. யூதர் அவனைக்கொலைசெய்யும்படிப
 ௪௧ திவிருத்தல்: ௪௧. சபை சாந்தம்பெறல்: ௪௨. பேதுரு ஐநேயாவைச்சொஸ்தப்படுத்தல்: ௪௩. தொர்க்காள் பேதுருவினால் மரித்தோரினின்று
 எழுப்பப்படல். இன்னும் ஷவுல் கர்த்தருடைய சீஷரைப்
 ௪௪ பயமுறுத்தி, சீழிக்கொலைசெய்ய, மகா ஆசாரிய
 ௪௫ னிடத்திற்போய், - இந்தமார்க்கத்தைப் பற்றிக்
 ௪௬ கொண்டவர்கள், புருஷராஜலும், ஸ்திரிகளான
 ௪௭ லும் அவர்களைக்கண்டால், கட்டி யெரூஷலே
 ௪௮ முக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள
 ௪௯ ஆலய சபைகளுக்கு நிருபங்களைக் கொடுக்க
 ௫௦ வேண்டுமென்று கேட்டுக்கொண்டான். - பின்பு
 ௫௧ அவன் பிரயாணமாய்ப்போய், தமஸ்குவைச்
 சமீபித்தபொழுது, சடிதியாய் வானத்திலிருந்
 ௫௨ து பிரகாசந்தோன்றி அவனைச் சூழ, - அவன்
 ௫௩ தரையிலேவிழுந்து, ஷவுலை, ஷவுலை, என்னை
 ௫௪ வன் துன்பப்படுத்துகிறாயென்று தன்னுடன்
 ௫௫ சொல்லுகிற சத்தத்தைக்கேட்டு, - அவன் கர்த்
 ௫௬ தாவே, நீர் ஆரென்றான்; அதற்குக் கர்த்
 ௫௭ தார், நீ துன்பப்படுத்துகிற யேசுவே நான்: கூர்
 ௫௮ மைக்கெதிராக உதைக்கிறது உனக்குக் கடின
 ௫௯ மென்றார். - அவன் நடுங்கி, ஆச்சரியப்பட்டு,
 ௬௦ கர்த்தாவே, நான் செய்யவேண்டியதென்ன;
 ௬௧ உம்முடைய சித்தமென்னவென்று கேட்க, கர்த்
 ௬௨ தர் அவனைநோக்கி, எழுந்து நகரத்துக்குள்ளே
 ௬௩ போ, நீ செய்யவேண்டுவதென்னென்று அங்கே
 ௬௪ உனக்குச் சொல்லப்படுமென்றார். - அவனோடு
 ௬௫ பிரயாணம்பண்ணின மனுஷர் சத்தத்தைமாத்தி
 ௬௬ ரங்கேட்டு, ஒருவரையும் காணாமல் மவுனமாய்
 ௬௭ நின்றார்கள். - ஷவுல் தரையினின்று எழுந்து, தன்
 ௬௮ கண்களைத்திறந்தபொழுது ஒருவனையும் காண
 ௬௯ வில்லை: அவர்கள் அவனைக்கைலாகுகொடுத்துத்
 ௭௦ தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள். - அவன்
 ௭௧ மூன்றுநாளளவும் பார்வையில்லாமலும், சிறிதும்
 ௭௨ போசனபானம்பண்ணாமலிருந்தான். பின்பு கர்த்தர்,
 ௭௩ தமஸ்குவில் அனனியா வென்னும் பெயர்கொண்ட சீஷன் ஒருவனுக்
 ௭௪ குத்தரிசனையாகி, அனனியாவேயென்று சொல்
 ௭௫ ல, அவன் கர்த்தாவே, அடியேனென்றான். -
 ௭௬ கர்த்தர் அவனைநோக்கி, நீ எழுந்து, நேர்மை
 ௭௭ ள்ளப்பட்ட வீதிக்குப்போய், யூதாவின் வீட்
 ௭௮ டில், தருச ஊரானுகிய ஷவுல் என்னும் பேர்
 ௭௯ கொண்டவனைத்தேடு: பார், அவன் பிரார்த்தனை
 ௮௦ பண்ணுகிறான். - அவன் அனனியாவென்னும் ௨௨
 ௮௧ பேருள்ளமனுஷன் தன்னிடத்திலீடுவரவும், தான்
 ௮௨ பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவுந்
 ௮௩ தரிசனங்கண்டானென்றார். - அப்பொழுது அன
 ௮௪ னியா அதற்குத்தரமாக, கர்த்தாவே, அந்தம

(௬௨) ஏசா. ௩௬. ௭. ௮. (௬௩) லூக். ௨௪. ௨௭. (௬௪) மத். ௨௮. ௩௧. மாற். ௩௬. ௩௧. மத். ௩௬. ௩௧. யோவா. ௬. ௬௬. ௧. யோ
 வா. ௬. ௩௩. (௬௬) ௧. இரா. ௩. ௩. ௨. ௨. இரா. ௨. ௩. ௭. எசேக். ௬. ௩. ௩. ௩. - (க. அதிக. ௧.) கலா. ௧. ௩. ௩. ௧. கத்தீமோ. ௧. ௩. ௩.
 (௬) ௧. கொரி. ௩. ௩. ௩. (௭) மத். ௨௩. ௪. ௩. (௮) லூக். ௩. ௩. (௯) தானி. ௩. ௭.

னுஷ்டைக்குறித்து, அவன் யெரூஷலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவாண்களுக்கு எத்தனையோ திங்குகளைச் செய்தானென்று நான் அநேகராலே யச கேள்விப்பட்டிருக்கிறேன்.—இங்கேயும் உம்முடைய நாமத்திற் பிரார்த்தனைபண்ணுகிற யாவரையும் கட்டும்படி, அவன் பிரதான ஆசாரியரிடத்தில் அதிகாரம் பெற்றிருக்கிறானென்று யுடு சொல்ல,—அதற்குக் கர்த்தர், நீ போ: அவன் அந்நிய தேசத்தாரிடத்திலும், இராசாக்களிடத்திலும், இலரவேல் சனங்களிடத்திலும் என்நாமத்தை அறிவிக்கிறதற்காக, என்னால் தெரிந்துகொள்ளப்பட்டபாத்திரம்.—என் நாமத்தின்நிமித்தம் இவ்வளவுவேதனை அனுபவிக்கவேண்டுமென்று யெ அனனுக்குக் காண்பிப்பெண்ணார்.—அப்பொழுது அன்னையாபோய், வீட்டிற் பிரவேசித்து, அவன்மேற் கைகளைவைத்து, சகோதரகுமிய ஷவுலே, நீ வந்தவழியில் உனக்குத்தரிசனையான யேசுவென்னுந் கர்த்தர், நீ பார்வை அடையவும், பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படவும் என்னை அனுப்பினாரென்று சொல்லியமாத் யெ திரத்தில்,—அவனுடைய கண்களினின்று செதில் களைப்போன்றவைவிழுந்தன: உடனே அவன் பார்வை அடைந்து, எழுந்து, ஞானஸ்நானம்பெற்றான்: அவன் போசனம்பண்ணிப்பெலன்கொடுக்கண்டான்.—பின்பு ஷவுல் தமஸ்குவிலுள்ள சீஷ உயரோடு சிலநாள்தங்கி,—தாமதமின்றி, கிறிஸ்துவே தேவனுடைய குமாரனென்று ஆலயங்குகளிலேபோய்ப் பிரசங்கம்பண்ணினான்.—கேட்டவர்களெல்லாரும் பிரமிப்படைந்து, யெரூஷலேயில் இந்த நாமத்திற் பிரார்த்தனைபண்ணி சனங்களை நாசப்படுத்தி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக்கட்டிப்பிரதான ஆசாரியரிடத்திற் கொண்டுபோகவந்தவன் இவனல்லவாவென்றார் உட்கள்.—ஷவுல் அதிகமாய்த் திட்டிக்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று சாட்சியிட்டு, தமஸ்குவில் வசித்த யூதரைக்கலங்கப்பண்ணினான்.

௨௩ அநேகநாட்சென்றபின்பு யூதர் அவனைக்கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள்.—
 ௨௪ அவர்களுடைய உபாயம் ஷவுலுக்குத்தெரிய வந்தது. அவனைக்கொலைசெய்யும்படி அவர்கள் இரவும்பகலும் கோட்டைவாசல்களைக்காத்துக்
 ௨௫ கொண்டிருந்தார்கள்.—அதினாற் சீஷர், இராத் திரிகாலத்தில் அவனைக்கட்டிவந்து, ஒருகூடையில்கைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்
 ௨௬ கள்.—பின்பு ஷவுல் யெரூஷலேயில்வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப்பார்த்தான்: அவர்கள் எல்லாரும் அவனுக்குப்பயந்து, அவனைச்சீ
 ௨௭ ஷனென்று நம்பவில்லை.—பர்னபாவோ, அவ

னைச்சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்திலு
 ல் அழைத்துப்போய், வழியில் அவன் கர்த்தா
 வைத்தரிசித்தவித்ததையும், அவர் அவனுடனே
 பேசினதையும், தமஸ்குவில் அவன் யேசுவின்
 நாமத்தை உற்சாகத்துடன் பிரசங்கித்ததையும்
 அவர்களுக்கு விவரித்துச்சொன்னான்.—
 அவன் யெரூஷலேயில் அவர்களுடன் போக்கு
 வரவுபண்ணி,—பயமின்றி யேசுவின் நாமத்
 தைப்பிரசித்தஞ்செய்து, கிரேக்கருடன் வாக்கு
 வாதம்பண்ணினான்: அதினால் அவர்கள் அவ
 னைக்கொலைசெய்ய வகைதேடினார்கள்.—சகோ
 தரர் அதை அறிந்து, அவனைச்சேசாரியாவுக்கு
 அழைத்துப்போய், தருச ஊருக்கு அனுப்பினா
 ர்கள்.—அப்பொழுது யூதோசா, கலீலோயா, ஷமா
 ரியா நாடுகளுக்கூடு சபைகள்சமாதானம்பெற்று,
 ஸ்திரப்பட்டு, கர்த்தாவைப்பற்றும் பயத்திலும்,
 பரிசுத்த ஆவியின் ஆறுதலிலும் நடந்து
 விருத்தி அடைந்தன.

பேதுரு எங்குஞ்சென்றுவருகையில், இலிதா ௧௨
 ஊரிலே வாசமாயிருந்த பரிசுத்தவாண்களிடத்திற்
 சேர்ந்தான்.—அங்கே எட்டுவருஷமாகக் கட்ட
 டிலின்மேற் கிடந்த திமிர்வாதமுள்ள ஐநேயா
 வைக்கண்டான்.—பேதுரு அவனைநோக்கி, ஐ
 நேயாவே, யேசுக்கிறிஸ்து உன்னைச்சொல்
 தப்படுத்துகிறார்: நீ எழுந்து, உன்பெருக்கையைப்
 போட்டுக்கொள்ளென்றுசொல்ல, அவன் உட
 னே எழுந்திருந்தான்.—இலிதாவிலும், ஷாரோ ௧௫
 னிலும் வாசமாயிருந்தயாவரும் அவனைக்கண்டு,
 கர்த்தரிடத்தில் மனந்திரும்பினார்கள்.

அன்றியும், நற்கிரியைகளையும், தருமங்களையு
 ளுஞ்செய்துவந்த தொர்கானென்றருத்தங்கொள்ளு
 கிற தபீத்தானென்னும்விசுவாசமுள்ளவன், யொ
 ப்பாவிலே வாசமாயிருந்தான்.—அந்தக்காலத்தில் ௧௭
 அவன் வியாதியாயிருந்த மரணம் அடைந்தான்:
 அவனை அவர்கள் குளிப்பாட்டி, மேலறையிற்
 கிடத்தி வைத்தார்கள்.—யொப்பா இலிதாவுக்குச் ௧௮
 சமீபமானதினாலும், பேதுரு அவ்விடத்தில் இ
 ருக்கிறானென்று சீஷர்களேவிப்பட்டதினாலும்,
 அவன் தாமதமில்லாமல் தங்களிடத்தில்வரவே
 ண்டுமென்று வேண்டிக்கொள்ளும்படி இரண்டு
 மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.—
 அப்பொழுது பேதுரு எழுந்து, அவர்களுடனே ௧௯
 போனான். அவன் போய்ச்சேர்ந்தபொழுது, அவ
 ர்கள் அவனை மேலறைக்கு அழைத்துப்போ
 னார்கள்: வித்தைகள் சகலரும் அவனிடத்திற்
 சேர்ந்துநின்ற அழுது, தொர்கான் தங்களுட
 னே இருக்கையிற் செய்த அங்கிகளையும், வஸ்தி
 ரங்களையும் காண்பித்தார்கள்.—பேதுரு எல்லா சய

(யச) அதி.௭.௫௧. க.கொரி.௧.௧. ௨.தீமோ.௨.௨௨. (யுடு) அதி.ய௧.௨. ரோ.௧.௨. க.கொரி.யுடு.ய. கலா.௧.யுடு. ௭.பே.௧.௭.௮. க.தீமோ.௨.௭. ௨.தீமோ.௧.யெ. ரோ.௧.௪. கலா.௨.௭.௮. அதி.௨.௫.௨௨,௨௩. (யசு) அதி.௨.யெ.௨௩. ௨.கொரி.யெ.௨௧. (யெ) அதி.௨.௨.யெ.யெ. அதி.௨.௪. (௨௧) அதி.௮.௧. கலா.௧.யெ.௨௧. (௨௧) அதி.௨௧.யெ. ௨.கொரி.யெ.௨௧. (௨௪) ௨.கொரி.யெ.௧௨. (௨௫) யோச.௨.யெ. க.சாமு.யெ.யெ. (௨௬) கலா.௧.யெ.யெ. (௨௭) அதி.௪.௧௬. (௨௮) கலா.௧.யெ. (௨௯) அதி.௧.௧. ௨.கொரி.யெ.௨௧. (௩௧) அதி.௮.௧. (௩௨) அதி.௮.யெ. (௩௪) அதி.௧.௧. யெ. அதி.யெ.௨௧. (௩௫) க.நானா.யெ.யெ. (௩௬) க.தீமோ.௨.யெ. தீ.௧.௮. (௩௭) அதி.௧.யெ. (௪௦) மத்.௧.௨.௫. அதி. ௭.௧.யெ. மாற்.௫.௪.௨௪. யோவா.யெ.௪.௧.

ரையும் வெளியே அகற்றி, முழங்காற்படியிட்டுப் பிரார்த்தனைசெய்து, பின்பு பிரேதத்திற்கு நேரேதிரும்பி, தயீந்தானே, எழுந்திருவென்று சொல்ல, அவன் தன் கண்களைத்திறந்து பேதுசக ருவைப்பார்த்து உட்கார்தான்.—அவன் அவருக்குக் கைகொடுத்து, அவனை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் சஉ அழைத்து, அவனை உயிருடனே ஒப்பித்தான்.—அது யொப்பா நகரமெங்கும் அறியப்பட்டது; அநேகம்பேர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ள சக வர்களானார்கள்.—பின்பு அவன், யொப்பா நகரத்தில் தோற்பதனிகிறவனாகிய சீமோனிடத்தில் அநேகநான் தங்கினான்.

ஓ. அதிகாரம்.

க. கொருநேலி தரிசனத்தில் எவப்பட்டு, பேதுருவை அழைத்துவரும்படி சனைக்களை அனுப்பவை: க. பேதுரு தரிசனமடைதல்: டிஎ. அனுப்பப்பட்டவர்கள் பேதுருவினிடத்திற்கேர்தல்: உச. பேதுரு அவர்களுடனேபோதல், கொருநேலியுடனே சம்பாஷித்தல்: கூச. பேதுரு உத்தரங்கொடுத்து, சுவியேஷத்தைப் பிரசித்தப்படுத்தல்: சச. கொருநேலியின்மேலும், அவன் சனங்கள்மேலும் பரிசுத்த ஆவி இறங்கல்: அவர்கள் ஞானஸ்நானம்பெறல்.

இத்தாலி யென்னும் பெயர்கொண்ட சேனைத்தளத்தில், தூறுபேருக்கதிபதியாகிய கொருநேலியென்னும் ஒருவன் சேசாரியாநகரத்தில் இருந்தான்.—அவன் தன் குடும்பத்தாரினைவரோடும் மெய்தேவபத்தனும், தேவனுக்குப் பயந்து நடக்கிறவனும், சனங்களுக்கு மிருந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கிப் பிரார்த்தனைபண்ணி வந்தவனுமாயிருந்தான்.—இவன், ஒருநாள் பதற்காலத்தில் வந்தகுறைய ஒன்பதாம் மணிநேரத்தில், தேவனுடைய தூதன் பிரத்தியட்சமாகத் தன்னிடத்திற்கு பிரவேசித்து, கொருநேலியே என்று சொல்ல, தரிசனங்கண்டு, —அவனைப்பார்த்துப் பயந்து, ஆண்டவனே, என்னவென்று கேட்க, அவன் இவனை நோக்கி, உன் பிரார்த்தனைகளும், உன் தான தருமங்களுந் தேவனுடைய சமூகத்தில் ஒரு ஞாபகக்குறியாய்வந்தன.—இப்பொழுது யொப்பா நகரத்தில், கடற்கரையிலுள்ள வீட்டில் வாசம்பண்ணுகிறவனும், தோற்பதனிகிறவனுமாகிய சீமோனிடத்தில் தங்கியிருக்கிற பேதுருவென்னும் மறுநாமமுள்ள சீமோனை அழைத்துவரும்படி, —நீ மனுஷரை அவ்விடத்திற்கனுப்பு; நீ செய்யவேண்டவகின்னதென்று அவன் உனக்குத் தெரிவிப்பானென்றான்.—கொருநேலி தன்னுடனே பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டுமனுஷரில் இருவரையும், தன்னிடத்திற்கு சேவித்துவருகிற போர்ச்சேவகரில்

தேவபத்தியுள்ள ஒருவனையும் அழைத்து, —எவ்வாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச்சொல்லி, யொப்பாவுக்கு அவர்களை அனுப்பினான். மறுநாளில் அவர்கள் பிரயாணமாகி, அந்த நகரத்திற்குச் சமீபமாய்ச்சேருகையில், பேதுரு ஆறாம்மணிநேரத்திற்கு பிரார்த்தனைபண்ணும்படி வீட்டின் நிலாமுற்றத்தில் ஏறினான்.—அப்பொழுது அவன் மிருந்த பசியடைந்து, புகிக்க விரும்பினான்: அவர்கள் ஆயத்தப்படுத்துகையில் அவன் ஞானதிருஷ்டி அடைந்து—வானத்தில்கறந்திருக்கவும், நாலுதொங்கலும் பின்னப்பட்டி பெரியதூப்பட்டிபோன்ற ஒரு கூடு தன்னிடத்திற்கு இறங்கி, தரையில் வீடப்பட்டிருக்கவுங்கண்டான்.—அதிலே பூமியிலுள்ள சகலவிதமாயென நாற்காற் செந்துக்களும், காட்டுமிருகங்களும், ஊர்வனவும், ஆகாயத்துப் பறவைகளும் இருந்தன.—அல்லாமலும், பேதுருவே, நீ எழுந்திரு; அடித்துப்புகியென்று ஒருசத்தம் அவனுக்குக் கேட்டது.—அதற்குப் பேதுரு, ஆண்டவனே, அப்படியல்ல, விலக்கப்பட்டதும், அசத்தமுள்ளதமானதை இதுவரைக்கும் நான் ஒரு பொழுதும் புகித்ததில்லையே யென்று சொல்ல, —தேவன் சசிப்படுத்தினதை நீ விலக்கப்பட்டிருடதாய் எண்ணுகிறவென்று இரண்டாந்தரமும் அவனுக்குச் சத்தங்கேட்டது.—மூன்றாந்தரமும் யச அப்படியே உண்டாயிற்று: அந்தக் கூடுதிரும்பவானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.—பேதுரு தான் கண்டதரிசனையின் கருத்தைக் கருதித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், கொருநேலியினால் அனுப்பப்பட்ட மனுஷர் சீமோனுடையவீட்டை விசாரித்துக்கொண்டு, வாசம்படியிலேயினின்று, —பேதுருவென்று மறுநாமம் யச கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறானென்று கூப்பிட்டுக்கேட்டார்கள்.

பேதுரு அந்தத் தரிசனையைக் குறித்துச் சிந்தனைபண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர் அவனுடனே, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள்.—அவர்களை நான் அனுப்பினதினாலே நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்கு ஒரு சந்தேகப்படாமல் அவர்களுடனே போவென்றார்.—அப்பொழுது உச பேதுரு, கொருநேலியினாலே தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய், நீங்கள் தேடுகிறவன் நானே: நீங்கள் வந்தகாரணமென்னவென்றான்.—அதற்கு அவர்கள், நீதிமாயெனும், தேவனுக்குப் பயந்து நடக்கிறவனும், எல்லாபூதருக்குள்ளும் நற்கீர்த்திபெற்றவனுமாகிய கொருநேலியென்னும் தூறுபேருக்கதிபதி, உம்மைத் தன்வீட்டிற்கு அழைப்பித்து, உம்மால் வாக்குகளைக்கேட்கும்படி பரிசுத்த தேவதூதனால் தேவ உத்தரவுபெற்றுக்கொண்டானென்றார்கள்.—அப்பொழுது பேதுரு அவர்களை உச

(சஉ) யோவா.யெ.சசு. யோவா.யெ.யெ. (சக) அதி.யெ.சு.—(யெ) அதி. உ. வச.கசு. (க) வச.கயெ. அதி.யெ.யெ. (சு) அதி.க.சக. (ச) அதி.யெ.யெ. (க) அதி.யெ.சு. (யெ) அதி.எ.சு. வெளி.யெ.யெ. (யெ) வேலி.யெ.ச. உபா. யெ.க.எ. எசேக்.ச.யெ. (யெ) மத்.சு.யெ. ரோ.யெ.யெ.யெ.உயெ. க.கொரி.யெ.உசு. க.தீமோ.ச.ச. தீத்.க.யெ. (யெ) அதி.யெ.யெ. (உயெ) அதி.யெ.எ. (உஉ) வச.க.உ. அதி.உஉ.யெ. (உக) வச.சசு. அதி.யெ.யெ.

உள்ளே அழைத்து, அவர்களை உபசாரம்பண்ணினான். மறுநாளில் அவர்களுடனே புறப்பட்டான், யொப்பா நகரத்திலுள்ள சகோதரரிற் ௨௪ சிலரும் அவனுடனே போனார்கள்.—மற்றநாளிலே சேசாரியாவைச் சேர்ந்தார்கள். கொருநேலி அவர்களுக்காக்காத்திருந்தான். அவன் தன் இனத்தாரையும், தன் விசேஷமான சிநேகரையும் ௨௫ வர அழைத்திருந்தான்.—பேதுரு பிரவேசிக்கிற பொழுது, கொருநேலி அவனுக்கு எதிர்கொண்டுவந்து, அவனுடைய பாதத்தில் விழுந்து நமன் ௨௬ கரித்தான்.—பேதுரு அவனைத் தூக்கி எடுத்து, எ டெ முந்திரு; நானும் மனுஷனென்று சொல்லி,—அவனுடனே சும்பாஷணைப்பணி, பின்பு உள்ளேபோய், அநேகர் கூடியிருக்கிறதைக்கண்டு, ௨௮ அவர்களைநோக்கி,—யூதன் ஒருவன் அந்நியசாதியானோடுகலந்து, அவனிடத்திற்குப்போகுதல் விலக்கப்பட்டதென்பது உங்களுக்குத்தெரியும்; ஆளுமும் எந்தமனுஷனையாயினும் விலக்கப்பட்டவனென்றும், அசுத்தனென்றும் நான் சொல்லாதபடி, தேவன் எனக்கு உணர்த்தினான்.—ஆதலால் நீங்கள் என்னை அழைப்பித்தமாத் திரத்தில் எதிர்பேசாமல் வந்தேன்: நீங்கள் எதினிமித்தம் என்னை அழைப்பித்தீர்களென்று உங்களுகரிடத்திற் கேட்கிறேனென்று வினாவ.—கொருநேலி, நாலாம்நாள் இந்நேரவரையில் நான் உபவாசித்து, ஒன்பதாம் மணிநேரத்தில் என்வீட்டிற் பிரார்த்தனைபண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரத்தைத்தரித்தவன் ஒருவன் எனக்கு முன்பாகநின்று,—கொருநேலியே, உன் பிரார்த்தனை கேட்கப்பட்டது, உன் தருமதானங்கள் தேவனுடைய சமுசுத்தில் ஞாபகக்குறியாய் சேர்ந்தன.—யொப்பாவிலே, கடற்கரையில் தேர்பதனிகெடுவனவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிற பேதுரு வென்று மறுபொருகொண்ட சீமோனை வரவழைக்கும்படி, அவ்விடத்திற்கு ஆளனுப்பு; அவன்வந்து உள்ளேயே பேசுவானென்றார்.— ௩௩ அந்தப்பிரகாரம் நான் உடனே உம்மிடத்தில் ஆளனுப்பினேன்; நீர்வந்தது நலம். தேவன் உமக்குக் கட்டளையிட்ட யாவையும் கேட்கும்படி, நான்கொல்லாரும் இப்பொழுது இங்கே தேவனுடைய சமுசுத்திலிருக்கிறோமென்றான். ௩௪ அப்பொழுது பேதுரு தன் வாயைத்திறக்கொது, தேவன் முகம்பார்க்கிறவரல்ல:—எந்தத்தேசத்தாரிலாயினும் அவருக்குப்பயந்து, நீதியை

நடத்துகிறவனெவனோ, அவன் அவரால் அங்கிகரிக்கப்படுவானென்று நான் நிச்சயத்துணருகிறேன்.—எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற யேசுசுக்கிறிஸ்துவைக்கொண்டு சமாதானத்தைச்சுவிசேஷமாக அறிவித்து, தேவன் இஸரவேல்சந்தியாருக்கு அருளிய வாக்கின்படி—நாளை சரேத்தாரிலே தோன்றிய யேசுவை, தேவன்பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிவேசகம்பண்ணினார்: தேவன் அவருடன் இருந்தபடியால், அவர் எங்குநிற்கிறது, நன்மைசெய்து, பிசாசினால் துன்பப்பட்ட யாவரையுஞ்சொஸ்தமாத்கினார்.—இந்தச்சங்கதிகள், யோவான் ஞா ௩௮ னஸ்நானத்தைப் பிரசுத்தம்பண்ணினபின்பு, கவலையா நாடுதொடங்கியூதேயாநாடுக்கும் நடந்தனவென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.—யூதருடைய நாட்டிலும், யெருஷலேமிலும் அந்நகர் செய்தவைகொல்லாவற்றிற்கும் நான்களே சாட்சிகள்; அவர்கள் அவரை ஒருசிலுவையில் தூக்கிக் கொலைசெய்தார்கள்.—மூன்றாம்நாளில் சய்தேவன் அவரை எழுப்பி, பிரத்தியட்சமாய் அவரைக்காண்பித்தார்.—சகல சனங்களுக்குமல் சகவ, தேவனால் முன் தெரிந்துகொள்ளப்பட்ட சாட்சிகளுக்கும், அவர் மரித்தபொருளினன்று எழுந்தபின்பு அவரோட்போசனபாணம்பண்ணினவர்களாகிய எங்களுக்குமே.—அன்றியும், சீ ௪௨ வனுள்ளோருக்கும், மரித்தோருக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்படி, தேவனால் ஏற்படுத்தப்பட்டவர் அவரேயென்று சனங்களுக்குச் சாட்சியிடவும், பிரசங்கம்பண்ணவும், எங்களுக்குக் கட்டளையிட்டார்.—அவர்மேல் விசுவாசம்வைக்கிறவனெவனோ, அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப்பெற்றுக்கொள்ளுவானென்று, தீர்க்கதரிசிகொல்லாரும் அவருக்குறித்துச் சாட்சியிட்டிருக்கிறார்களென்றான்.

பேதுரு இவ்வாக்கியங்களைச் சொல்லுகை சசயில், வாக்கைக்கேட்ட யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.—அவர்கள் பலபாசுகிஷைகளைப்பேசுகிறதையும், தேவனைத் தூக்கிறதையும்,—பேதுருவுடனே வந்திருந்த விருத்தசேதனமுடைய விசுவாசிகொல்லாருங்கேட்டு, பரிசுத்தஆவியாகிய வரம், அந்நியதேசத்தார்மேலும் ஊற்றப்பட்டதைக்குறித்துப்பிரமித்தார்கள்.—அப்பொழுது பேதுரு, நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப்பெற்ற இவர்கள் சலத்தினால் ஞானஸ்நானம் பெறாதபடி, யாவனாகிலுந்தடை

(௨௪) அதி.யெ.யெ.யெ. வெளி.யெ.யெ. (௨௮) யோவா.ச.க. கலா.௨.யெ.யெ. அதி.யெ.யெ. எபே.க.க. (௩௫) அதி.க.யெ. மத்.௨.யெ.க. (௩௬) வச.ச. தானி.யெ.யெ. எபி.க.யெ. (௩௭) உபா.யெ.யெ. உ.நாளா.யெ.க. யோபு.௩.யெ. ரோ.௨.யெ. கலா.௨.ச. எபே.க.க. கொலோ.௩.யெ. க.பேதுரு.க.யெ. (௩௮) அதி.யெ.க. ரோ.௨.யெ.யெ. ரோ. ௩.௨.யெ. க.கொரி.யெ.யெ. கலா.௩.யெ. எபே.௨.யெ.யெ. எபே.க.க. (௩௯) ஏசா.௩.யெ. எபே.௨.யெ.யெ. யெ. கொலோ.௩.யெ. மத்.௨.யெ.யெ. ரோ.யெ.யெ. க.கொரி.யெ.யெ. எபே.௩.யெ.யெ. க.பேதுரு.௩.யெ. வெளி.யெ.யெ. வெளி.யெ.யெ. (௪௦) லூக்.௪.யெ. அதி.௨.௨. அதி.௪.௨. எபி.க.க. யோவா.௩.௨. (௪௧) லூக்.௪.யெ. (௪௨) அதி.௨.௨. அதி.௩.யெ. (சய) அதி.௨.௨. (௪௩) அதி.யெ.யெ. அதி.யெ.க.க. லூக்.௨.யெ.யெ. யோவா.௨.யெ. (௪௪) மத்.௨.யெ.யெ. அதி.௩.யெ. யோவா.௩.௨. அதி.யெ.க.க. ரோ.யெ.யெ. உ.கொரி. ௩.யெ. உ.தீமோ.ச.க. க.பேதுரு.௩.யெ. (௪௫) ஏசா.௩.யெ. எரே.௩.யெ. தானி.௩.யெ. மீகா.௩.யெ. சக.யெ.க. மல்.௪.௨. அதி.௨.௨. அதி.யெ.க. அதி.௨.௨.யெ. ரோ.யெ.யெ. கலா.௩.யெ. (௪௬) அதி.௪.க. அதி.யெ.யெ. யெ. அதி.யெ.யெ. (௪௭) வச.௨. அதி.யெ.யெ. கலா.௩.யெ. (௪௮) அதி.யெ.யெ. அதி.யெ.யெ. ரோ.யெ.யெ.

சுஅ பண்ணலாமாவென்றுசொல்லி, -கர்த்தருடைய நாமத்தினால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநான் அங்கேதங்கும்படி, அவனை அவர்கள் வேண்டிக்கொண்டார்கள்.

யக. அதிகாரம்.

க. விருத்தசேன முன்னவர்கள், விருத்தசேன மில்லாதவர்களிடத்திற் சவிசேஷத்தைப் பிரசித்தம்பண்ணின பேதுருவைக் கண்டித்தல்: பேதுரு அவர்களுக்குத்தரஞ் சொல்லல்: யக. பர்னபாவை அந்தியோகிய நகரத்திற்கனுப்பல்: உடு. பர்னபா பவுலேத்தேடித் தருசுவக்குச் செல்லல்: உஎ. பஞ்சத்தின்கிரியித்தம்பர்னபாவும் பவுலும் யெருஷலேமுக்குத் திரவியத்தை அனுப்பல்.

அந்நியதேசத்தாருந் தேவவாக்கை அங்கிகரித்துக்கொண்டார்களென்று, யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும், மற்றச்சகோதரருக்கேள்விப்பட்டார்கள்.—பேதுரு யெருஷலேமுக்குத் திரும்பிவந்தபொழுது, விருத்தசேனமுன்னவர்கள் அவனோடே வாக்குவாதம்பண்ணி, -நீ விருத்தசேனமில்லாதவர்களிடத்திலேபோய், அவர்களோடு புசித்தாயென்று தருக்கித்துச்சொன்னார்கள்.—அதினால் பேதுரு, நடந்தகாரியத்தைக் கிரமமாக விவரிக்கத்தொடங்கினான்.—நான் யொப்பாப்பட்டணத்திற் பிரார்த்தனைப்பண்ணினபொழுது, ஞானகிருஷ்டியில் நாலு தொங்கலும் பின்னப்பட்ட பெரிய துப்பட்டிபோன்ற ஒரு கூடு வானத்தினின்று என்னிடத்தில் இறங்கிவரக்கண்டேன்.—நான் அதை உற்றுப்பார்த்தபொழுது, அதிலே பூமியிலுள்ள நாற்காற்செந்துக்களையும், காட்டுமிருகங்களையும், ஊர்வனவற்றையும், ஆகாயத்துப்பறவைகளையும் கண்டேன்.—அன்றியும் பேதுருவே, எழுந்திரு; அடித்துப்புசியென்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தைக்கேட்டேன்.—அதற்கு நான், கர்த்தாவே, அப்படியல்ல: விலக்கப்பட்டதும், அசுத்தமுடையதுமான எந்தப்பொருளாவது ஒருபொழுதும் என் வாயிற் புகவில்லையென்றேன்.—தேவன் சசிப்படுத்தினவைகளை நீ அசுத்தமென்று எண்ணுகிற என்று, இரண்டாந்தரமும் வானத்தினின்று சத்தம் எனக்குக்கேட்டது.—இவ்வீதமாய் முன்றாந்தரமும் உண்டாயிற்று: எல்லாந் திரும்பவும் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.—அப்பொழுது சேசாரியாவிலிருந்து மூன்று மனுஷர் என்னிடத்தில் அனுப்பப்பட்டு, நான் இருந்தவீட்டிற்கு முன்னேவந்தேனென்றார்கள்.—சிறிதம் ஐயப்படாமல், நான் அவர்களுடனே போகவேண்டுமென்று ஆவியா

னவர் எனக்குக்கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும், நானுக்கடி அந்த மனுஷனுடைய வீட்டுக்குப்போனோம்.—அவன், ஒரு தேவதூதன் தன்வீட்டிலே நிற்கக்கண்டதையும், தன்னைநோக்கி, நீ யொப்பாவிலிருக்கிற பேதுருவென்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படி ஆட்களை அவனிடத்திற்கு அனுப்பு; -நீயும், உன்வீட்டார் அனைவரும் இரட்சிப்புப் பெறுவதற்கேதுவான வாக்கியங்களை அவன் உனக்குத்தொரிவிப்பானென்று சொன்னுனென்பதையும் எங்களுக்குத்தொரிவித்தான்.—நான் பேய்சத்தொடங்கினபொழுது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலேநம்மிடத்திலுறங்கினதுபோல, அவர்களிடத்திலும் இறங்கினார்.—யோவான் சலத்தினு யகலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் பரிசுத்த ஆவியிலே ஞானஸ்நானம் பெறவீர்களென்று கர்த்தர் சொல்லியவாக்கு அப்பொழுது என் நினைவில் வந்தது.—கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவை விசுவாசித்துக்கொண்டிருக்கிற நமக்குத் தேவன் அருளினைபோல, அந்தவரத்தை அவர்களுக்கும் அருளினைனாலே, தேவனை எதிர்க்க நான்எம்மாத்திரமென்றான்.—அவர்கள் இவைகளைக்கேட்டபொழுது, அமர்யெய்திருந்து, சீவனை அடையும்படி, மனத்திரும்புதலைத் தேவன் அந்நியதேசத்தாருக்கும் அருளிச்செய்தாரென்று தேவனைத் துதித்தார்கள்.

ஸ்தேவான் நிமித்தமாக உண்டான உபத்திரவத்தினாலே சிறுண்டவர்கள், பெனிக்கே, குப்பரு, அந்தியோகியவரைக்குஞ்சென்று யூதருக்கேயன்றி, மற்றொருவருக்கும் வாக்கைப்பிரசங்கம் பண்ணவில்லை.—அவர்களிற் குப்பியரும், உலூரீனியருமாகிய சிலர் அந்தியோகியவில் வந்தபொழுது, கிரேக்கருடையேயும் பேசீ, கர்த்தராகிய யேசுவைச் சவிசேஷமாய்ப் பிரசித்தப்படுத்தினார்கள்.—கர்த்தருடைய கரம் அவர்களுடன் இருந்ததினால், அநேகசனங்கள் விசுவாசித்து, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.

இந்தச்செய்தியை யெருஷலேயிலுள்ள சபை உடையார் கேள்விப்பட்டபொழுது அந்தியோகியவரைக்கும் போகும்படி பர்னபாவை அனுப்பினார்கள்.—அவன் போய்ச்சேர்ந்து, தேவனுடைய கிருபையைக்கண்டு சந்தோஷப்பட்டான்.—மேலும் அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியிலே உசலும், விசுவாசத்தினாலும் பூரணப்பட்டவனுமாயிருந்தபடியினால், எல்லாருந் தீட்சித்தக்கொண்டு, கர்த்தாவைப் பற்றிக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசித்தான்: அநேகம்பேர் கர்த்தரிடத்திற் சேர்க்கப்பட்டார்கள்.—பின்பு பர்னபா ஷவுலைத்தேடிம்படி புறப்படுத்தருசுக்குப்

(சுஅ) க.கொரி.க.யெ. அதி.உ.கூடி. அதி.அ.யெடு.—(யக. அதி. உ.) அதி.யெசு. கலா.உ.யெ. (கூ) அதி.யெ.அ. கலா.உ.யெ. (ச) லூக்.க.கூ. (டு) அதி.யெ.கூ. (யெ) யோவா.யக.யெ. அதி.யெ.கூ. அதி.யெ.அ. அதி.யெ.உ.கூ. (யக) அதி.யெ.கூ. (யெ) அதி.உ.ச. (யசு) மத்.கூ.யக. யோவா.க.உ.சு.கூ. அதி.க.டு. ஏசா.சச.கூ. யோவே.உ.உ. யோவே.கூ.யெ. (யெ) அதி.யெ.அ.கூ. அதி.யெ.ச.எ. (யஅ) ரோ.யெ.யெ.யக. ரோ.யெ.கூ.யக. (யக) அதி.அ.க. (உல) அதி.கூ.க. (உச) லூக்.க.கூ. அதி.உ.ச.எ. அதி.கூ.கூ. (உஉ) அதி.கூ.உ.எ. (உச) அதி.யெ.சச. அதி.யெ.உ.உ. அதி.கூ. வச.உ.ச. அதி.டு.யெ. (உடு) அதி.கூ.கூ.

உ௬ போய்,—அவனைக்கண்டு, அந்தியோகியவுக்கு அவனை அழைத்துவந்தான். அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையுடனேகூடி, அநேக சனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். அந்தியோகியவிலே சீஷர் முதல் முதல் கிறிஸ்தவர்களுள்ளும் பேர்பெற்றார்கள்.

உ௭ அந்நாட்களில், யெரூஷலேயிலிருந்து தீர்க்க உபதரிசிகள் அந்தியோகியவுக்கு வந்தார்கள்.—அவர்களில் ஒருவருகிய அகாபென்பவன் எழுந்தரு, சருவதேசங்களிலும் கொடியபஞ்சம் உண்டாருமென்று ஆவியினால் அறிவித்தான்: கிடண்டிய கைசரின் அதிகாரகாலத்தில் அது உண்டா

உ௮ யிற்று.—அப்பொழுது சீஷரில் ஒவ்வொருவரும், தங்கள் தங்கள் திராணியின்படி, யூதேயாதேசத்தில் வசிக்கிற சகோதரருக்கு உதவியாகப்பொருளை அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.—அப்படியே பர்னபா, ஷவுல் என்பவர்களுடைய கையிற்கொடுத்து அதை முதியோரிடத்திற்கு அனுப்பினார்கள்.

வெ. அதிகாரம்.

௧. ஏரோது இராசாவினால் பேதுருசிறைச்சாலையின் வைக்கப்படல்; தூதனால் விடுதலைபெறல்: வெ. அவன் மரியாளின் வீட்டுக்குப்போதல்: காவற்காரரைக் கொலைசெய்ய ஏரோது கட்டளையிடல்: உவ. அகங்காரத்தின் நிமித்தம் ஏரோதுராசா நாசமடைதல்: தேவனுடைய வாக்குச்சித்தியாதல்.

அக்காலத்தில், ஏரோது இராசா, சபையாரிற்சிலரைக்கிலேசப்படுத்தும்படி கைடீட்டி,—யோவானுடைய சகோதரருகிய யாக்கோபைக் கட்கத்தினாலே கொலைசெய்தான்.—அது யூதருக்குப்பரியமாயிருக்கிறதை அவன்கண்டு, பேதுருவையும் பிடிக்கத்துணர்ந்தான். அந்நாட்கள் புனிப்பில்லாத அப்பத்தின் உற்சவநாட்கள்.—அவனைப்பிடித்து, பஷ்கா உற்சவம் கழிந்தபின்பு சனங்களுக்குமுன்பாக வெளியேகொண்டுவரலாமென்றெண்ணி, அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, ஒரு வருப்பிற்கு நாலை போர்ச்சேவகராக, நாலைவகுப்பார் அவனைக் காக்கும்படி ஒப்பித்தான்.—பேதுரு காவலில் வைக்கப்பட்டிருக்கையில், சபையார் இடைவிடாமல் தேவனை நோக்கி, அவன் நிமித்தம் வேண்டதல்பண்ணினார்கள்.—ஏரோது, அவனை வெளியேகொண்டுவரும்படி நினைத்திருந்த நாளுக்குமுதலான் இராத்திரியில், இரண்டுசங்கிலிகளினாலே பிணிப்புண்டிருந்தபேதுரு, இரண்டுசேவகர் மத்தியிலே நித்திரைபண்ணினான்: காவற்காரரும் கதவுக்குமுன் காவலறையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.—அறையிற் பிரகாசமுண்டாகக் கர்த்தரு

டைய தூதன் ஒருவன்தோன்றி, பேதுருவின் விவாலிலேதட்டி, சீக்கிரமாயெழுந்திருவென்று அவனை எழுப்பினான். அவன்சங்கிலிகள் அவனுடையகைகளைவிட்டுநீங்கின.—பின்பு தூதன் அவனுடனே, உன் அரையைக்கட்டி, உன் பாதரசைகளைத் தொடுத்துக்கொள்ளென்றுசொல்ல, அவன் அப்படியேசெய்தான். பின்னும் அவன் இவனை நோக்கி, உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு, எனக்குப்பின்னேவாவென்றான்.—இவன் அவன் பின்னே வெளியே புறப்பட்டுப்போனான்; தூதனாற்செய்யப்பட்டது மெய்யென்றறியாமல், சொப்பனங்கண்டதாக எண்ணினான்.—அவர்கள் முதலாங்காவலையும், இரண்டாங்காவலையும்கடந்து, பின்பு நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவினிடத்திற் சேர்ந்தபொழுது, அதுதானுத்திறக்க, அதின்வழியாய் அவர்கள் புறப்பட்டு, ஒரு வீதிமட்டும் நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனைவிட்டு நீங்கினான்.—பேதுருவுக்குத் தெளிவு வந்தபொழுது அவன், ஏரோதின்கையிலும், யூதசனங்களுடைய அபேட்சை எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும்படி, கர்த்தர் தமது தூதனை அனுப்பினாரென்று இப்பொழுது நிச்சயித்துணருகிறேனென்றான்.—அவன் இப்படிச்சிந்தித்துக்கொண்டு, மாற் வெகென்றுபேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியான் வீட்டுக்குப்போனான்; அங்கே அநேகர்கூடிவந்து, வேண்டதல் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.—பேதுரு தலைவாசற்கதவைத்தட்டி மடினபொழுது, உரோதானென்று பெயர்கொண்ட ஒரு வேலைக்காரி ஒற்றுக்கேட்பதற்காக வந்து,—பேதுருவின் குரலென்று அறிந்து, சந்தோஷுஷுஷுப்பட்டு, வாசலைத்திறவாமல்உள்ளே ஓடி, வாசலுக்குமுன்னே பேதுரு நிற்கிறாரென்றான்.—அவர்கள், நீ பிதற்றுக்கிரயென்றார்கள். அவன், அவ்வாறானென்று உறுதியாய்ச்சொன்னபொழுது, அவர்கள், அது அவனுடைய தூதனென்றார்கள்.—பேதுரு பின்னூர் தட்டிக்கொண்டிருந்தபொழுது, அவர்கள்திறந்து, அவனைக்கண்டு பிரமித்தார்கள்.—அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையினாலே சமிக்கைசெய்து, கர்த்தர்தன்னைக்காவலிலிருந்து விடுதலையாக்கினவகையைய அவர்களுக்கு விவரித்து, இந்நத்செய்தியையாக்கொபுக்கும், மற்றச் சகோதரருக்குந் தெரிவியுங்கென்றுசொல்லி, புறப்பட்டு வேறொரு இடத்திற்குப் போனான்.—பொழுது விடிந்தபின் யெபு, பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள் உண்டான கலகங்கொஞ்சமல்ல.—ஏரோது அவனை மகத்தேடிக்க காணுமாற் போனபொழுது, காவற்காரரைச்சோதித்து, அவர்களைக்கொல்லெய்யும் ப

(உ௭) அதி.உ.வெ. அதி.வெ.க. அதி.வெ.கூ. அதி.உ.க.க. க.கொரி.வெ.உ.அ. எபே.ச.வெ. (உ௮) அதி.உ.க.வெ. (உ௯) ரோ.வெ.உ.ச. க.கொரி.வெ.க. உ.கொரி.க.க. (கூ) அதி.வெ.உ.உ.—(வெ. அதி. உ.) மத்.ச.உ.க.(கூ)யாத். வெ.வெ.வெ. (ச) யோவா.உ.க.வெ. (ஊ) உ.கொரி.க.வெ. எபே.க.வெ. க.தெச.ஊ.வெ. (எ) அதி.ஊ.வெ.க.க.சங். ஈ.உ.க.க. அதி.வெ.கூ.வெ. (ய) அதி.வெ.க.உ.க. (யெ) சங்.கூ.எ. தானி.கூ.உ.அ. தானி.கூ.உ.உ. எபி.க.வெ. யோபு.ஊ. வெ. சங்.கூ.வெ.வெ. உ.கொரி.க.வெ. உ.பேதுரு.உ.க. (வெ) அதி.ச.உ.க. அதி.வெ.கூ.வெ. வச.ஊ. (வெ) அதி.ச.அ.வெ. வெ. மத்.வெ.வெ. (வெ) அதி.வெ.கூ.வெ.

டிசுட்டனாயிட்டான். பின்பு அவன் யூதேயா வைவிட்டுச் சேசாரியாவுக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.

உய அக்காலத்தில், ஏரோது தீறு, சீதோன் தே சத்தாருக்கு விரோதமாய்க்கோபங்கொண்டிருந்தான்: அவர்கள் தங்களுக்குவேண்டிய உணவுப் பொருளை இராசாவுடைய தேசத்திலிருந்துவாங்கிக்கொள்வதினால் ஒருமனப்பட்டு, அவனிடத்திற்குப்போய், இராசாவின் வீட்டுவிசாரணைக்காரனாகிய பிலாஸ்தஸ் என்பவனைத் தங்களுக்குத் துணையாயிருக்கும்படிபண்ணி, சமாதானங்கேட்டுக்கொண்டார்கள்.—ஆதலால் குறிக்கப்பட்டநாளில் ஏரோது இராசவல்திரத்தைத் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல்வீற்றிருந்து,

உஉ அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.—சனங்கள் ஆரவாரம்பண்ணி, இது மனுஷனுடைய சத்தமல்ல, தேவனுடைய சத்தமேயென்றார் உக கள்.—அவன் தேவனுக்குப் புகழ்ச்சிசெலுத்தாதபடியினால், கர்த்தருடைய தூதன் சடிதியாய் அவனை அடித்தான்: அவன் புழுவினால் தின்னப்பட்டிறந்தான்.

உச,உடு தேவவாக்கோபடர்ந்து பெருகிற்று.—பான்பாலும், ஷவுலும் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றினபின்பு, மாற்கென்று மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு, யெரூஷலேமைவிட்டுத்திரும்பினார்கள்.

யக. அதிகாரம்.

க. பான்பாலும், பவுலும் அந்நியதேசத்தாரிடத்தில் அனுப்பப்பட்டல்: ச. செருகியுபவுல், மாயாவியாகிய இலிமா என்பவர்களுடைய விவரநெறிவித்தல்: யக. அந்தியோகிய நகரத்தில் பவுல் கிறிஸ்தவின் வாக்கியத்தைப் பிரசித்தப்படுத்தல்: உச. அவர்கள் இராட்சிப்பின் வாக்கியத்தை அங்கிகரிக்க, அவன் அவர்களைவேண்டிக்கொள்ளல்: சஉ. அநேகஞ்சனங்கள் வாக்கியத்தை அங்கிகரித்தல்: சச. யூசனங்கள் விபரித்தஞ்செய்தல்.

அந்தியோகியிலுள்ள சபையிலே பான்பாலும், கைசரென்னப்பட்ட ஷிமியோனும், குரீனியனாகிய உலாசியும், தேசத்தின் காற்பங்குக்கு அதிபதியாகிய ஏரோதுடன் வளர்க்கப்பட்ட மலாயினும், ஷவுலமாகிய இவர்கள், தீர்க்கதரிசிகளும் போதகருமாயிருந்தார்கள்.—அவர்கள் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு ஆராதனைசெய்தபொழுது, பரிசுத்த ஆவியானவர், பான்பாலும் ஷவுலுஞ்செய்யும்படி நான் ஏற்படுத்தியகிரியைக்காக அவர்களைப்பிரித்துவிடுகளுமென்றார்.—அதினால் அவர்கள் உபவாசித்து வேண்டதல்

பண்ணி, இவர்கள்மேற் கைகளைவைத்த பின்பு அனுப்பப்பட்டார்கள்.

அவர்கள்பரிசுத்தஆவியினால் அனுப்பப்பட்டு, சிலாக்கிய நகரத்திற்குப்போய், அங்கே கப்பலேறிக் குப்புறுதிவீற்றசென்று,—சாலமிசைச் சேர்க்தார்கள், அங்கே யூதருடைய ஆலயங்களிற்போய்த்தேவவாக்கைப் பிரசங்கம்பண்ணினார்கள்: யோவான் அவர்களுக்குப்பண்ணிவிடக்காரனாயிருந்தான்.—அவர்கள் அந்தத் தீவிலெங்குத்திரிந்து, பாப்போநகரபரியந்தம் வந்தபொழுது, நற்புத்திமானாகிய செருகியுபவுலென்னுந் தேசாதிபதியுடனே கூடியிருந்த பர்யேசுவென்று பேர்கொண்ட மாயாவியுல் கள்ளத்தீர்க்கதரிசியுமாகிய ஒரு யூதனைக்கண்டார்கள்.—அந்தத் தேசாதிபதி தேவவாக்கைக்கேட்க விரும்பி, பான்பாவையும் ஷவுலையும் அழைப்பித்தான்.—மாயாவி யென்றருத்தல்வொள்ளும் இலிமாவென்னும் பெயரையுடையவன் அவர்களை விரோதித்து, தேசாதிபதியைவிசவாசத்தினினுறுத்திருப்பவகைதேடினான்.—அப்பொழுது பவுலென்னும் பெயர்கொண்ட ஷவுல் பரிசுத்த ஆவியினால் பூரணப்பட்டு, அவன்மேற் கண்ணான்றி,—எவ்வீதகபயடமும், எவ்வகைத்தீங்கும் நிறைந்தவனே, பிசாசின்மகனே, எல்லாநீக்கும்பகைவனே, நீ கர்த்தருடைய மெய்வழியைப் புரட்டாமல் விடாயா.—கேள், இப்பொழுது கர்த்தருடைய கைகை உன்மேல் வந்தது, நீ சிலகாலஞ் சூரியனைக்காணாமற் குருடனாவாயென்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல்விழ, அவன் அங்குமிங்குந்திரிந்து, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.—நடந்ததை அத்தேசாதிபதி கண்டு, யெகர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு, விசவாசமுள்ளவனானான்.—பின்பு யகபவுலும், அவனைச்சேர்ந்தவர்களும் பாப்போநகரத்தைவிட்டு, பம்பிலியாவிலுள்ள பெருகேயுக்குப்போனார்கள்: யோவான் அவர்களைவிட்டுநீக்கி யெரூஷலேமுக்குத்திரும்பினான்.

அவர்கள் பெருகேயைவிட்டுப்பறப்பட்டு, பிஸசிடிய நாட்டிலுள்ள அந்தியோகியவிற்கேர்ந்து, ஓய்வுநாளில் ஆலயத்திற்பிரவேசித்து உட்காந்தார்கள்.—நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசனவாக்கியமும் வாசித்தமுடிந்தபின்பு, புருஷரே, சகோதரரே, நீங்கள் சனங்களுக்கு உபதேசஞ்செய்யவிரும்பினால் செய்வீர்களாகவென்றுசொல்லும்படி, ஆலயத்திற்க்கிபதிகள் அவர்களுக்கு அனுப்பினார்கள்.—அப்பொழுது பவுல் எழுந்து, யககை அமைத்து, இலரவேலரே, தேவனுக்குப் பயந்துநடக்கிறவர்களே, செவிகொடுங்கள்.—இந் லெ

(உய) க. இரா. இ. க. யக. எசேசு. உ. எ. யெ. (உக) க. சாமு. உ. இ. க. அ. உ. சாமு. உ. ச. யெ. சங். ய. இ. க. (உச) ஏசா. இ. இ. யக. அதி. ச. எ. அதி. யக. உ. ய. கொலோ. க. ச. (உடு) அதி. யக. உ. க. ய. அதி. யக. இ. யக. வ. ச. ய. உ.—(யக. அதி. க.) அதி. யக. உ. எ. அதி. யக. உ. உ.—உச. ரோ. யக. உ. க. (உ) எண். அ. யச. ரோ. க. உ. கலா. க. ய. இ. கலா. உ. க. மத். க. க. அ. ரோ. ய. ய. இ. (எ. ப. க. எ. அ. க. தீமோ. உ. எ. உ. தீமோ. க. யக. எ. பி. இ. ச. (க) அதி. ச. ச. (ச) அதி. ச. க. க. (இ) வ. ச. ச. க. அதி. ய. உ. உ. (ச) அதி. அ. க. (அ) யாத். எ. யக. உ. தீமோ. க. அ. (க) அதி. ச. அ. (ய) மத். யக. க. அ. யோவா. அ. ச. ச. க. யோவா. க. அ. (யக) யாத். க. க. க. சாமு. இ. ச. (யக) அதி. ய. இ. க. அ. (யச) அதி. யக. யக. (யடு) லூக். ச. யக. எ. பி. யக. உ. உ. (யசு) அதி. ய. உ. யெ. வ. ச. உ. ச. உ. ச. க. (யெ) உ. பா. எ. ச. எ. யாத். க. க. சங். ய. இ. க. உ. ச. யாத். ச. க.

த இஸரவேல் சந்தியாருடைய தேவன் நம்முடைய ஆதிபிதாக்களைத் தெரிந்துகொண்டு, அவர்கள் எகிப்து தேசத்திற் சஞ்சரித்துவந்தகாலத்தில், அவர்களை மென்மைப்படுத்தி, கைவல்லபத்தினால் அதிவிரந்து அவர்களைப்பிறப்படிப்பண்ணியுணர்.—நாற்பது வருஷகாலமாய்வனத்தில் அவர்களை ஏற்கிக்கொண்டு, —காணாதேசத்திலுள்ள ஏழு இராச்சியத்தாரை நாசப்படுத்தி, சீட்டுப்போட்டு அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுத்தார்.—பின்பு ஏறக்குறைய நாணூற்றைம்பது வருஷகாலமாய், சாமுவேல் தீர்க்கதரிசுவரைக்கும் இவர்களுக்காக உகரியாயாதிபதிகளை ஏற்படுத்தினார்.—பின்பு ஒரு கோரிசா வேண்டமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபடியால், தேவன், பேன்யாமீன் கோத்திரத்தானாகிய லீஷின் புத்திரனான ஷவுலை அவர்களுக்கு ஏற்படுத்தினார், அவன் நாற்பதுவருஷமிருந்தான்.—அவர் அவனை விலக்கினபொழுது தாலிதை இராசனாக ஏற்படுத்தினதுமன்றி, எனதுள்ளத்துக்கேற்றவகை ஈஷாயின் புத்திரனாகிய தாலிதைக் கண்டுகொண்டேன், அவன் என் சித்தத்துக்கணங்க எல்லாவற்றையுஞ் செய்வானென்று சாட்சியுமிட்டார்.—உக இவனுடைய சந்தியில், தேவன், தமது வாக்குத்தத்தத்தின்படி இஸரவேலைக்காக யேசுவென்னும் இரட்சகரைத் தோன்றப்பண்ணினார்.—உச அவர் தோன்றுவதற்குமுன், யோவான் மனந்திரும்புதற்கேற்ற ஞானல்லானத்தை இஸரவேலுடையவருக்கும் பிரசங்கித்தான்.—மேலும் யோவான் தான் ஓடவேண்டிய ஓட்டத்தை நிறைவேற்றுகையில், நீங்கள் என்னை எவனென்று நினைக்கிறீர்கள், நான் அவரல்ல. எனக்குப் பின் ஒருவர வருவார், அவருடைய பாதரச்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாதிரனல்ல உக வென்றான்.—ஆபிரகாமின் சந்தியாராகிய சகோதரரே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வாக்கியம் உங்களிடத்திற்கே அனுப்பப்பட்டிருக்கின்றது.—உஎ யெருஷலேயிலே குடியிருக்கிறவர்களும், அவர்களுடைய அதிபதிகளும், அவரையாகிலும், ஓய்வுநாட்கள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை யாகிலும் உணர்ந்தறியாமல், அவரைத் தண்டனைக்குள்ளாகத் தீர்த்தினால், அவைகளை நிறைவேற்றினார் உஅகள்.—மரணத்திற்கு ஏதுவானவரும் காணாதிருந்தும், அவர்கள் அவரைக்கொல்லுசெய்யும்

படி பிலாத்தைவேண்டிக்கொண்டார்கள்.—அ உக வரைக்குறித்து எழுதியிருக்கிற யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்தினின்று இறக்கி, பிரேதவறையில் வைத்தார்கள்.—தேவனே, மரித்தோரினின்ற அவரை எழுப்பியுணர்.—அன்றியும் அவர் கல்லேயாவிலிருந்து கூக தம்முடனேகூட யெருஷலேயுக்கு வந்தவர்களுக்கு அநேகநான் தரிசினையானார், ஆதலால் அவர்களே சனங்களுக்குமுன் அவருடைய சாட்சிகள்.—“நீ என் புத்திரன், இன்று உன்னைக் கூட செனிப்பித்தேன்,” என்று இரண்டாள் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடி,—தேவன் யேசுவை கூக எழுப்பினதில், ஆதிபிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய சந்தியாராகிய நமக்கு நிறைவேற்றினாரென்று, நான்கள் உங்களுக்குச் சுவசேஷமாய்த் தெரிவிக்கிறோம்.—அவர், மறுபடியும் மரியாதபடி அவரை கூக மரித்தோரிலிருந்து எழுப்பினதைக் குறித்து “தாவீதுக்கு நிச்சயிக்கப்பட்ட கிருபைகளை உங்களுக்கு அருளுவேன்,” என்று சொன்னார்.—“நீர் உமது பரிசுத்தன் அழிவைக்காணவிடீர்,” கூடு என்று வேறொருசங்கீதத்தில் சொல்லியிருக்கின்றது.—தாவீது தேவனுடைய சித்தத்தின்படி அகுவரைச்சேவித்தது, தன்வாழ்நாள்களழித்தபின்பு காரித்திரை அடைந்து, தன் பிதாக்களிடத்திற்சேர்க்கப்பட்டு அழிவை அடைந்தான்.—தேவனால் கூக எழுப்பப்பட்டவரோ, அழிவைக்காணவில்லை. சகோதரரே, அவர்மூலமாக உங்களுக்குப்பா கூக வமன்னிப்புக்கிடைக்கும், இது உங்களுக்கு அறிவிக்கப்படுகின்றது.—மோசேயின் நியாயப்பிரமா கூக ணத்தினால் நீங்கள் விடுதலையாய், நீதிமான்களாகக்கூடாதவைகளைவைகளோ, அவைகளினின்றும் விசுவாசிப்பவர்கள் யாவரும் அவரால் நீதிமான்களாகிறார்களென்று உணர்ந்துகொள்ளுங்கள்.—மேலும் “அவமதிக்கிறவர்களே, ஒருவன் உங்க்களிடத்தில் விவரித்தாலும், நீங்கள் விசுவாசியாத ஒருகிரியையை உங்கள் நாட்களிலே நடப்பிப்பேன்; பாருங்கள், பிரமிப்படைந்து அழிந்துபோங்கள்,” என்று—தீர்க்கதரிசன புத்தகத்தில் எசுசு முதியிருக்கின்றது, அது உங்களுக்கு நேரிடாதபடி சாவதானமாயிருக்கென்றான்.—பின்பு யூசுதர் ஆலயத்தினின்றும் புறப்பட்டபொழுது, அடுத்த ஓய்வுநாளிலும் அந்தவாக்கியங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டமென்று அந்நியதேசத்தாரானவர்கள் வேண்டிக்கொண்டார்கள்.—சச கூக பைசுலைந்தபின்பு யூதரிலும், யூதமார்க்கத்தை அ

(யஅ)யாத்.யுக.கூடு. எண்.யச.கூக.கூச. சங்.கூடு.அ.யி. அதி.எ.கூக. உபா.க.கூக. (யக) உபா.எ.க. யோசு.யச.க.உ. சங்.எஅ.அடு.(உய)நியா.உ.யச. க.சாமு.கூ.உ.யி.(உக)க.சாமு.அ.டு. க.சாமு.யி.க.(உஉ)க.சாமு.யிடு.உக.உக.உஅ. ஓசி.யக.யக. க.சாமு.யக.யக. உ.சாமு.உ.ச. சங்.அக.உ.யி. க.சாமு.யக.யச. (உக) ஏசா.யக.க. லூக்.க.கூ.உ.எக. ரோ.க.கூ. உ.சாமு.எ.யக. சங்.கூ.உ.யி.உ. மத்.க.உ.க. ரோ.யக.உக.(உச)மத்.கூ.உ. லூக்.கூ.கூ.(உடு)மத்.கூ.யக.யோ வா.க.உ.யி.உஎ.(உக)லூக்.உச.சஎ. (உஎ) லூக்.உக.கூச. க.கொரி.உ.அ. வச.யச.யிடு. லூக்.உச.உக.சச.(உஅ)மத். உஎ.உஉ. அதி.கூ.யக.யச. (உக) லூக்.உச.சச. யோவா.யக.உஅ.கூ.யக.கூ.எ. மத்.உஎ.டு.கூ. (கூ) மத்.உஅ.சு. (கூ) மத்.உஅ.யக. க.கொரி.யிடு.டு.கூ.எ. அதி.க.யக. அதி.க.அ.(கூ)ஆதி.கூ.யிடு. ஆதி.யஉ.கூ. ரோ.ச.யக. கலா.கூ.யச. (கூ) சங்.உ.எ. எபி.க.டு. (கூ) ஏசா.டு.கூ. (கூ) சங்.யக.யி. அதி.உ.கூ.கூ. (கூ) வச.உ.உ. சங்.எஅ.எ.உ. க.இரா. உ.யி. (கூ) ஏரே.கூ.கூ. தானி.கூ.உச. லூக்.உச.சஎ. க.யொவா.உ.யி.உ(கூ)ஏசா.டு.கூ.யக. ரோ.கூ.உஅ. ரோ.அ.கூ. எபி.எ.யக. (சய) ஏசா.உக.யச. அபகூ.கூ. (சகூ) அதி.யக.உச. தீத்.உ.யக. எபி.யி.உ.யிடு. க.பேதுரு.டு.யி.உ.

னுசரிக்கப்பெற்ற தேவபத்தியுள்வளர்களிலும் அநேகர் பவுலுவுக்கும், பர்னபாவுக்கும் பின் செல்ல, அவர்களுடன் இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையில் நிலைகொண்டிருக்கவேண்டுமென்று புத்திசொன்னார்கள்.

சச மறு ஓய்வுநாளில், கொஞ்சங்குறைய நகரத்தார்யாவருந் தேவவாக்கைக்கேட்கும்படி கூடி சடுவந்தார்கள்.—பூதர் சனத்திரனைக்கண்டபொழுது பொருமையினால் நிறைந்து, பவுல்சொல்லியவைகளை விரோதித்தது தூஷணமாய்ப்பேசி, எசுக திர்த்தினின்றார்கள்.—அப்பொழுது, பவுலும் பர்னபாவும் ஹெரியங்கொண்டு, தேவவாக்கை முதுபுத்தல் உங்களிடத்திலே பிரசித்தப்படுத்துவது அவசியம்: கேளுங்கள், நீங்கள் அதைப் புறக்கணித்து, நித்தியசேவனைப் பெறுவதற்கு அபாத்திரரென்று உங்களை எண்ணுகிறபடியினால், நான் சஎ கள் அந்நியதேசத்தாரிடத்திற் போகிறோம்.—“நீர் பூமியின் எல்லாபரியந்தமும் இராட்சகராயிருக்கும்படி, உம்மை அந்நியதேசத்தாருக்கு ஒளியென்று ஏற்படுத்தினேன்,” என்பதிற்படி தேவன் எங்களுக்குக் கட்டினையிட்டாரென்றார்கள்.— சஅ அந்நியதேசத்தார் அதைக்கேட்டுச் சந்தோஷப்பட்டி, கர்த்தருடைய வாக்கைப் புகழ்ந்தார்கள். நித்தியசேவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ, அவர்கள் விசுவாசித்தார்கள்.— சக இப்படியே கர்த்தருடைய வாக்கு அத்தேச டுய மெங்கும் பரம்பிற்று.—பூதரோ, பத்தியுள் கனமும் பொருந்திய ஸ்திரிகளையும், நகரத்தின் பிரதானிகளையும் எழுப்பி, பவுலையும் பர்னபாவையுந்துண்ப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லாக்களினின்று அவர்களைத் தூரத்திவிட்டார்கள்.—அவர்கள், தங்கள் கால்களின் தூளை அவர்களுக்குச் சாட்சியாக உதறிப்போட்டு, இக்கோனரிய நகரத்திற் குப்போனார்கள்.—சீபார் சந்தோஷத்தினாலும் பரிசுத்தஆவியினாலும் பூரணப்பட்டார்கள்.

யச. அதிகாரம்.

க. இக்கோனரியநகரத்திற் பவுலும் பர்னபாவுந்துயரப்படுத்தப்பட்டல்: அ. இலுஸ்திராநகரத்திற் சப்பாணி ஒருவனைச் சொஸ்தப்படுத்தினினிற்ற சனங்கள் பர்னபாவுக்கும் பவுலுக்கும் பூசைசெய்ய விரும்பல்: யக. பவுல் கல்லாலெறியுண்டும் பிழைத்தல்: அவனும் பர்னபாவும் காறாதேசங்களிலுந் திரிந்து சபையை ஸ்திரப்படுத்தல். அந்தியோகிய சபையாருக்குத் தங்கள் கிரியையின் செய்தியைத்தொரிவித்தல்.

அவர்கள் இருவரும் இக்கோனரியவிலே யூதருடைய ஆவயத்திற்குப்போய், வாக்கியத்தைச் சொன்னதினாலும் யூதரிலும் கிரேக்கரிலும் திரளா

னசனங்கள் விசுவாசித்தார்கள்.—அவிசுவாசிகளாகிய யூதர், சகோதரருக்குவிரோதமாக அந்நியதேசத்தாருடைய மனதை எழுப்பிப்பகையுண்டாக்கினார்கள்.—அங்கே அவர்கள் நெடுங்காவந்தங்கி, கர்த்தரைக் குறித்துத்தையரியமாய் வாக்கைப்பிரசித்தப்படுத்தினார்கள். அவர் தமது கிருபைபொருந்தியவாக்குக்குச் சாட்சியாய், அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளைச் செய்யப்படுமபடி அருள்செய்தார்:—நகரத்தின் சனங்கள் பிரிந்து, சிலர் யூதர்பட்சத்தையும், சிலர் அப்போஸ்தலர்பட்சத்தையுஞ் சார்ந்தார்கள்.—பின்னடி அந்நியதேசத்தாரும், யூதரும், தங்கள் தங்கள் அநிபத்திகளுடன் தங்களை நீக்கவும், தங்கள்மேற் கல்லெறியவுங்கலகம் பண்ணுகிறதை—அவர்கள் அறிந்து, விலக்கவோளியநாட்டிலுள்ள இலுஸ்திராவுக்கும், தொப்பிக்கும், அவைகளைச் சூழ்ந்த திசைக்குந் தப்பி ஓடி,—அங்கே சவீசேஷத்தைப் பிரசங்கம் பண்ணினார்கள்.

இலுஸ்திராவில் ஒருவன் தன் தாயின் கருப்பத்திலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாய், ஒருபொழுதும் நடவாமல், பெலமில்லாத கால்களையுடையவனும் உட்காத்திருந்து,—பவுல் பேசுகிறதைக்கேட்டான்: இவன்மேல் அவன் கோக்கம் வைத்து, சொஸ்தமடைவதற்கேற்ற விசுவாசம் இவனிடத்திலிருக்கின்றதென்று அறிந்து,—நீ காலான்றி நிமிர்ந்து நில்லென்று உரத்தசத்தமிட்டுச்சொல்ல, அவன் குதித்தெழுந்து உலாவினான்.—சனங்கள் பவுல் செய்ததைக்கண்டு, தேவர்கள் மனுஷ ரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கியிருக்கிறார்களென்று விலக்கவோளியபாஷையிலே குரலிட்டிச் சொன்னார்கள்.—பர்னபாவுக்கு யூப்பித்தரென்றும், பவுல் பிரதானபிரசங்கியானபடியால் அவனுக்குமெருக்கூரியென்றும் பெயரிட்டார்கள்.—பின்னடி பட்டனத்திற்கு மூன்னிருந்த யூப்பித்தருடைய யூசாரி, எருதுகளையும், பூமால்களையும் வாசலுக்குச்சமீபமாகக் கொண்டுவந்து, சனங்களுடன் அவர்களுக்குப்பலியிடவிரும்பினான்.—அப்போஸ்தலராகிய யசய பர்னபாவும், பவுலும் அதைக்கேள்விப்பட்டி, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, சனங்களுக்குள் ஓடிக்குரலிட்டி, —மனுஷரே, யெவன் இப்படிச்செய்கிறீர்கள், நாங்களும் உங்களைப்போலப் பாடுகொணுபவிக் கிற மனுஷர், நீங்கள் இந்தமாயைகளைவிட்டு, வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், அவைகளிலுள்ள யாவையுஞ் சிருஷ்டித்த சேவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பும்படி, உங்களுக்குச்சவீசேஷமாய்ச் சொல்லுகிறோம்.—சென்றகாலங்க யச

(சடு) அதி.யெ.சு. க.பேதுரு.ச.ச. யூதா.ய. (சச) மத்.யெ.க. ரோ.க.யெ. யாத்.க.உ.யெ. உபா.க.உ.உ.க. ஏசா.டு.டு. மத்.உ.க.சக. ரோ.ய.யெ. அதி.யெ.சு. (சஎ) ஏசா.ச.உ.சு. லூக்.உ.க.யெ. (சஅ) அதி.உ.சஎ. (டுய) உ.திமோ.க.யெ. (டுக) மத்.யெ.சு. அதி.யெ.சு. (டுஉ) மத்.டு.யெ. யோவா.யெ.உ.உ. அதி.உ.சசு.—(யச. அதி. கூ.) மாற்.யெ.உ.யெ. எபி.உ.ச. (ச) அதி.யெ.கூ. (டு) உ.திமோ.க.யெ. (க) மத்.யெ.உ.க. (அ) அதி.கூ.உ. (க) மத்.அ.யெ. (ய) ஏசா.க.டு.க. (யெ) அதி.உ.அ.சு. (யக) தானி.உ.சசு. (யச) மத்.உ.க.சு. (யடு) அதி.யெ.உ.க. யாக்.டு.யெ. வெளி.யெ.யெ. சசா மு.யெ.உ.க. க.இரா.யெ.யெ. எரே.யெ.உ.உ. ஆமோ.உ.ச. க.கொரி.அ.ச. க.நெச.க.க. ஆதி.க.க. வெளி.யெ. எ. (யசு) சங்.அ.க.யெ. அதி.யெ.க.யெ. க.பேதுரு.ச.ச.

ளில், சருவதேசத்தாருள் தங்கள் தங்கள் நெறி யெ களிலே நடக்க இடங்கொடுத்தார்.—ஆகிலும் நன்மைசெய்து, வாணத்திவிருந்து மழையையும், செழிப்புள்ள காலங்களையும் நமக்குத்தந்து, ஆ காரத்தினாலும், மகிழ்ச்சியினாலும் நம்முடைய இருதயங்களைத் திருத்திப்படுத்தி, இவ்வித மாய் அவர் தமக்குச்சாட்சியையும் ஏற்படுத்தி யுத தாமல் விடவில்லையென்றார்கள்.—அவர்கள் இப் படிச்சொல்லியும், தங்களுக்குச்சனங்கள் பவியிடாதபடி விலக்குவது அரிதாயிருந்தது.

யெ பின்பு அந்தியோகியவிலும், இக்கோனியவிலுமிருந்து யூதரின் சிலர் வந்து, சனங்களுக்குப் போகித்து, பவுல்மேற்கல்வெறிந்து, அவன்மரித்தானென்று நினைத்துப் பட்டணத்திற்கு வெளியே அவனை இழுத்துக்கொண்டுபோனார்கள்.—
 ௨ய ஆனாலும் சீஷர் அவனைச்சூழ்ந்து நிற்கையில், அவன் எழுந்து பட்டணத்திற்குப்பிரவேசித்து, மறுநாளிலே பர்னபாவுடன் தெர்ப்பிக்குப் போகினான்.—அவர்கள் அந்தப்பட்டணத்திற்கு சலிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணி, அநேகரைச் சீஷராக்கின பின்பு, இலுஸ்திராவுக்கும், இக்கோனியவுக்கும், அந்தியோகியவுக்குத் திரும்பி,—
 ௨௨ சீஷருடைய மனதைவகிரப்படுத்தி, அவர்கள் விசுவாசத்திலே நிலைகொண்டவெண்டுமென்றும், நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய இராச்சியத்திற்கு பிரவேசிக்கவேண்டுகுமென்றுஞ் சொல்லிக்கொண்டார்கள்.—அன்றியும் அவர்கள் ஒவ்வொருசபையிலும் முதியோரைத்தெரிந்து ஏற்படுத்தி, உபவாசித்து, பிரார்த்தனைபண்ணி, அவர்கள் விசுவாசித்துக்கொண்டிருந்த கர்த்தருக்கு அவர்களை ஒப்பித்தார்கள்.—பின்பு அவர்கள் பிசியியவின் வழியாய்ச் சென்று, பம்பிலியாவைச்சேர்ந்து,—பெருகேயிலே வாக்கைப் பிரசங்கித்து, அத்தாலியாநகரத்திற்குப்போனார்கள்.—அவ்விடத்தில் அவர்கள் கப்பலேறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காகத் தேவனுடைய கிருபைக்கு ஒப்பிக்கப்பட்டு விட்டுநீங்கின அந்தியோகியவுக்குப்போனார்கள்.—அங்கேசேர்ந்து, அவர்கள்சபையைக் கூடிவரச்செய்து, தங்களால் தேவன்செய்த யாவையும், அவர் அந்நியதேசத்தாருக்கு விசுவாசத்தின்கதவைத் திறந்தாரென்பதையும் விவரித்துரைத்தார்கள்.—பின்பு அவர்கள், சீஷருடனே அங்கே நெடுங்காலம் தங்கினார்கள்.

யெ. அதிகாரம்.

௧. விருத்தசேனத்தைக்குறித்துவாக்குவாதஞ்செய்தல்: ௧. அதைத்தொடர் அப்போஸ்தலர் ஆலோசனையுள் தீர்ப்பையுஞ்சொல்லல். ௨௨.

பர்னபா,பவுல் என்பவர்களுடையகையிற் பத்திரத்தை அனுப்பல்: ௧௧. விவாதத்தினியித்தம் பிரிதல்.

பின்பு யூதேயாதேசத்தினின்றும் வந்த சிலர், நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேனம்பெறவிட்டால் இரட்சிக்கப்படமாட்டீர்களென்று சகோதரருக்குப் போதித்தார்கள்.—அதினால் பவுலும், பர்னபாவும் அவர்களுடனே வாக்குவாதமும், மிகுந்த தருக்கமும்பண்ணினபொழுது, அதைக்குறித்துப் பவுலும், பர்னபாவும், தங்களில் வேறு சிலரும், யெருஷலேயிலுள்ள அப்போஸ்தலரிடத்திற்கும் முதியோரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானம் பண்ணினார்கள்.—அந்தப்பிரகாரமாகவே அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டபின்பு, பெனிக்கே, ஷமாரியாநாகளின்வழியாய்ப்பிரயாணஞ்செய்து, அந்நியதேசத்தாருடைய மனத்திரும்புதலாகிய செய்தியினூற் சகோதரரனைவரையும் மிகவுஞ்சந்தோஷப்படுத்தினார்கள்.—யெருஷலேயில் அவர்கள் சேர்ந்து, அப்போஸ்தலராலும், முதியோராலும், மற்றச்சபையாராலும் அங்கிரிக்கப்பட்டு, பின்பு தங்களால் தேவன் செய்தயாவையும் தெரிவித்தார்கள்.—அப்பொழுது பரிசேயரின்வகுப்பிற்கு சில விசுவாசிகள் எழுந்து, அவர்கள் விருத்தசேனத்தைப்பெற்று, மோசேயின் பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி கட்டளையிடவேண்டுமென்றார்கள்.

அதினால் அப்போஸ்தலரும், முதியோரும் அந்தக்காரியத்தை ஆராய்ந்துபார்ப்பதற்காகக் கூடினார்கள்.—மிகுந்த வாக்குவாதமுண்டானபொழுது, பேதரு எழுந்து அவர்களைநோக்கி, சகோதரராகிய மனுஷரே, அந்நியதேசத்தார் என்வாயினூற் சலிசேஷவாக்கியத்தைக்கேட்டு விசுவாசிக்கும்படி, அநேகநாளுக்கு முன் எங்களுக்குள் ஒருவனாகிய என்னைத் தேவன் தெரிந்துகொண்டார், இது உங்களுக்குத்தெரியும்.—இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு அருளினதுபோல, அவர்களுக்கும் பரிசுத்தஆவியை அருளி, அவர்களுக்குச் சாட்சியிட்டு,—அவர்கள் இருதயங்களை விசுவாசத்தினாலே சுத்திகரித்து, நமக்கும் அவர்களுக்கும் ஒரு பேதமுங்காட்டவில்லை.—ஆதலால் நம்முடைய பிதாக்களும் நாமுஞ் சகிப்பதற்கரிய துகத்தைச் சீஷருடைய கழுத்திலிட்டு, நீங்கள் தேவனைப் பரிட்சைபார்க்கிறதென்ன.—கர்த்தராகிய யேசுசு கிறிஸ்து வின்கிருமையினால் அவர்கள் இரட்சிக்கப்படுகிற பிரகாரமாக, நாமும் இரட்சிக்கப்படுவோமென்பதை நம்புகிறோமென்றான்.

(யெ) அதி.யெ.௨௭. ரோ.௧.௨௨. லேவி.௨௧.௪. உபா.௨௮.யெ. யோபு.௫.யெ. சங்.௮௪௭.௮. ஏரே.யெ.௨௨. மத்.௫.௪௫. (யெ) அதி.யெ.௧.௪௫. ௨.கொரி.யெ.௨௫. ௨.தீமோ.௧.௧௦. (௨௧) மத்.௨௮.யெ. (௨௨) மத்.யெ.௧௮. லூக்.௨.௨௨.௨௮. ௨.க. ரோ.௮.யெ. ௨.தீமோ.௨.யெ.௨௨. (௨௧) தீத்.௧.௫. (௨௭) அதி.யெ.௪.யெ. ௧.கொரி.யெ.௧. ௨.கொரி.௨.யெ. ௧.கொலோ.௪.௪. வெளி.௧.௮.—(யெ) அதி.௧.) கலா.௨.யெ. யோவா.௭.௨௨. கலா.௫.௨. பிலி.௧.௨. கொலோ.௨.௮.யெ.௧.௧. ஆதி.யெ.யெ. லேவி.யெ.௧. (௨) கலா.௨.௧. (௧) ரோ.யெ.௨௪. ௧.கொரி.யெ.௧.௧. அதி.யெ.௨௭. (௫) வசு.௧. (௭) அதி.யெ.௨. (௮) க.நானா.௨.௮.௧. அதி.யெ.௪.௪. (௧) ரோ.யெ.௧. அதி.யெ.௨௮.௪.௧. ௧.கொரி.௧.௧. ௧.பேதரு.௧.௨௨. (யெ) மத்.௨௧.௪. கலா.௫.௧. (யெ) ரோ.௧.௨௪. ௭.பே.௨.௮. தீத்.௨.யெ.௧.

வஉ பின்பு அந்நியதேசத்தாருக்குள்ளே தேவன் தங்களைக்கொண்டுசெய்வித்த ஆச்சரியமான கிரியைகளையும், அற்புதங்களையும் பர்னபாவும், பவுலுந் தெரிவிக்கையில், கூடிவந்தயாவரும் மவுனமாய்ச் செவிகொடுத்தார்கள்.

வக அவர்கள் பேசமுடிந்தபின்பு, யாக்கோபு பேசத்தொடங்கினான்: மனுஷரே, சகோதரரே, எயசனக்குச்செவிகொடுப்பீர்களாக.—தேவன் தமதுநாமத்தினியித்தம் அந்நியதேசத்தாரில் ஒருசனக்கூட்டத்தை எடுத்துக்கொள்ளும்படி, முதல்முதல் அவர்களைக் கட்டாட்சித்தவித்ததை வழியிலுயோன் விவரித்துச்சொன்னானே.—அதற்குத்தீர்க்கதரிசிகளின் வாக்கியங்கள் ஒத்திருக்கின்றன.—

வக “மீந்திருக்குஞ் சனங்களும், என் நாமத்தரிக்கப்பெற்ற சகலசாகியாருந் தேவனைத்தேடிப்பொருட்டு, —நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்ததாகியதாவீதின் கூடாரத்தைமறுபடியும் ஸ்தாபிப்பேன்: அதில் பீறலானவைகளைச்சீர்ப்படுத்தி, அதைகிறுத்துவேனென்று இவைகளைச்செய்யுந்தேவன் சொல்லுகிறார்,” என்று எழுதியிருக்கிறது.

வஅ கிறது.—அநாதிகாலமுதலாய், தமது கிரியைகளை வகயெல்லார் தேவன் அறிந்திருக்கிறார்.—ஆகையால் அந்நியதேசத்தாரில் தேவனிடத்திற்குத்திரும்பியிருக்கிறவர்களேற்ற பாரம் ஏற்றமும், —உயில்கிரகங்களின் அசுத்தங்களுக்கும், வேசைமாரக்கத்திற்கும், நெருக்குண்டுசெத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும் விலகும்படியே அவர்களுக்கு எழுதவேண்டுமென்பது என்னுடைய தீர்மானம்.—பூருவகாலந்தொடங்கி, மோசேயின் கட்டளைகளைப்பிரசித்தப்படுத்துகிறவர்கள் ஒவ்வொருபட்டணத்திலுமுண்டு, ஒய்வுகாட்டுகின்றோறும் அவைகன் ஆயவங்களில்வாசிக்கப்பட்டுவருகின்

உஉ உறன என்றான்.—பின்பு அப்போஸ்தலரும், முதியோரும், சமஸ்தசபையாரும், சகோதரருக்குள்ளே கணம்பொருந்திய பர்னபாவின்னப்பட்ட யூதாவையும், சீலாவையும் தங்களில் தெரிந்துகொண்டு, இவர்களைப்பவுலுடனும், பர்னபாவுடனும், அந்நியோகியவுக்கு அனுப்புவது கலமென்று கருதிக்கொண்டு, அவர்கள்வழியாய்—

உக ஒரு பத்திரத்திலே, அந்நியோகியவிலும், ஆரியவிலும், கிலிக்கியாவிலுமிருக்கிற அந்நியதேசத்தாராகிய சகோதரருக்கு, அப்போஸ்தலரும், முதியோரும், சகோதரருமாகிய காங்கள் வாழ்த்துதல் சொல்லுகிறோம்.—நாங்கள் கட்டளைபண்ணுகிருக்கவும், சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தேசனைப்பெற்று, மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வது கடமையென்றுசொல்லி, இப்படிப்பட்டபோதிலையினால் உங்களைக்கலக்கி, உங்கள்

மனதைச்சஞ்சலப்படுத்தினார்களென்று காங்கள் கேள்விப்பட்டோம்.—அதினியித்தம் நாங்கள் உடு ஒருமனப்பட்டிக்கூடிவந்து, தெரிந்துகொண்ட சிலமனுஷரை கம்முடைய கர்த்தராகியயேசுக்கிறிஸ்துவின் நாமத்திற்காகத்தங்கள் பிராணையும் ஒப்பிக்க ஆயத்தமாயிருந்தவர்களும், —எங்களுக்கு அன்பானவர்களமாகிய பர்னபா உகவோடும், பவுலோடும் உங்களிடத்திற்கு அனுப்புவது கலமென்றுகருதி, —யூதாவையுஞ் சீலாவையும் அனுப்புகிறோம், அவர்களும் இவைகளைவாய்மொழியினால் உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.—வில்கிரகங்களுக்கு கிவேதிக்கப்பட்டவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டுசெத்தவைகளுக்கும், வேசைமாரக்கத்திற்கும் நீங்கள் விலகவேண்டும்.—அதுவேயன்றி, வேறொருபா உகரத்தையும் உங்கள்மேல் ஏற்றமல்லவென்று கலமென்று பரிசுத்தஆவிக்கும் எங்களுக்குத் தோன்றிற்று. இவைகளுக்குவிலகி, நீங்கள் உங்களைக் காத்துக்கொண்டால் கல்வது. சுகத்தோடே இருப்பீர்களாகவென்று எழுதி அனுப்பினார்கள்.—

அவர்கள் அனுப்பிவிடப்பட்டபின்பு அந்நியோகியவுக்குப்போய், சபையைக்கூடிவரச்செய்து, அந்தப்பத்திரத்தைக்கொடுத்தார்கள்.—அதை அகவர்கள்வாசித்து, அதின் ஆறுதலானவாக்கைக்குறித்து, சந்தோஷப்பட்டார்கள்.—யூதாவும் சீலாவும், தாங்களுந் தீர்க்கதரிசிகளானபடியினால், சகோதரரை அநேகவாக்குகளினூற்போதித்த அவர்களைஸ்திரப்படுத்தி, —சிலகாலம் அங்கேயிருந்து, பி கூன்பு சமாதானத்துடன் அப்போஸ்தலரிடத்திற்குப்போகும்படி சகோதரரால்விடைபெற்றார்கள்.—சீ கசலாவோ பின்னும் அங்கே தங்கப்பிரியங்கொண்டான்.—பவுலும் பர்னபாவும் வேறு அநேகரோடே கூடு உபதேசஞ்செய்து, கர்த்தருடையவாக்கைப்பிரசங்கித்து, அந்நியோகியவிலே தங்கினார்கள்.

சிலநாளக்குப் பின்பு, பவுல் பர்னபாவை கூகநோக்கி, கர்த்தருடையவாக்கை நாம் அறிவித்திருந்த சகலகரங்களிலுமுள்ளசகோதரர் எப்படியிருக்கிறார்களென்று பார்க்கும்படி, திரும்பிப்பிரயாணமாகப்போவோம் வாவென்றான்.—பர்னபா, மாற்கென்று பெயர்கொண்ட யோவா களனைத்தங்களுடன் கூட்டிக்கொண்டுபோக அபிப்பிராயங்கொண்டான்.—பவுலோ, அவன் பம்பி கூவுலியாவிலே தங்களுடனேகூடக் கிரியைக்கு வராமல், தங்களைவிட்டுப் பிரிந்துபோனபடியால் தங்களுடன்கூட்டிக்கொண்டுபோகத்தகாதென்றான்.—இப்படி அவர்களுக்குள்ளே விவாதம்மூகண்டதினில், அவர்கள் ஒருவரை ஒருவர்விட்டுப் பிரிந்தார்கள்: பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பலேறிக்கூப்புகு தீவுக்குப்போ

(வஉ) அதி.யச.உஎ. (வக) அதி.வஉ.வஎ. வச.எ. (வஎ) ஆமோ.க.வக.வஉ. (வக) க.தெச.க.க. (உவ) ஆதி.ககி.உ. யாத்.உய.க.உக. எசேச.உய.க.வ. க.கொரி.அ.க. வெளி.உ.யச.உய. க.கொரி.க.க.வ.அ. கலா.இ.வ.க. எபி.இ.க. கொலோ.க.இ. க.தெச.ச.க. க.பேதுரு.ச.க. ஆதி.க.ச. லேவி.க.வ. உபா.வஉ.யச.உக. (உச) வச.க. கலா. உ.க. தீத்.க.ய.வ.க. (உடு) அதி.யக.இ.வ. க.கொரி.வ.க.வ. உ.கொரி.வ.க.உக.உச. (உஅ) அதி.உக.உடு. வெளி.உ. யச.உய. லேவி.வ.எ.யச. (கக) க.கொரி.ய.க.வ. எபி.ய.க.க.க. (கக) அதி.ய.க.க. (கக) அதி.யச.க.க.உச.உடு. (கஎ) அதி.வஉ.வஉ.உடு. கொலோ.ச.ய. உ.தீமோ.ச.ய.க. பிலே.உச. (கஅ) அதி.ய.க.வ.க.

சய னான்.—பவுல்சீலாவைத்தெரிந்துகொண்டு, சகோ தராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்பிக்கப் சக பட்டுப் புறப்பட்டு,—ஆரியவிலும், கிலீக்கியாவிலும் போய்ச்சபைகளை ஸ்திரப்படுத்தினான்.

யசு. அதிகாரம்.

க. தீமோத்தேயுக்கு விருத்தசேதனஞ்செய்தல்: சு. பவுல் பிலிப்பாகரத்திற் செல்லல்: யசு. லீதியாமனந்திரும்பி ஞானஸநானம்பெறல்: யசு. பவுல் பேய்ப்பிடித்த வாலிபஸ்திரியைச் சொஸ்தப்படுத்தினதினியித்தம் எசமானர் குரோதங்கொள்ளல்: உடு. அதினியித்தம் பவுலுஞ் சீலாவுஞ் சிறைச்சாலையில் வைக்கப்படல்: சிறைச்சாலையிலவன் மனந்திரும்பி ஞானஸநானம்பெறல்: கூடு. பவுலுஞ் சீலாவுஞ் சிறைச்சாலையினுறு விடுதலையாதல்.

அதன்பின்பு அவன், தெர்ப்பிக்கும், இலுஸ்திராவுக்கும் போனான்: அங்கே தீமோத்தேயுவென்னப்பட்ட சேஷன் ஒருவன் இருந்தான், அவனுடையமாதா விசுவாசமுடைய ஒருயூதஸ்திரி: அவன் பிதா கிரேக்கன்.—அவன் இலுஸ்திராவிலும் இக்கோனியவிலுமுள்ள சகோதரரால் நற்சாட்சிபெற்றவன்.—அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டுபோக விரும்பி, அவனுடைய பிதா கிரேக்கனென்று அயிலடங்கலிலுள்ள யூதரால்வாருமறிந்திருந்தபடியால், அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.—அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், யெரூஷலேயிலுள்ள அப்போஸ்தலராலும், முதியோராலும் கிருபிக்கப்பட்ட கட்டளைப்பத்திரத்தைச்சனங்கள் காத்துக்கொள்ளும்படி, அவர்களுக்கு ஒப்பித்தார்கள்.—இவ்வீதமாய்ச் சபைகள் விசுவாசத்திலெஸ்திரப்பட்டன, காளுகரு நான் அவைகளின் தொகைபெருகிறது.—அவர்கள் பிரிகியவிலும், கலாத்தியநகரிலும் போனபொழுது, ஆசிரியாதேசத்தில் அவர்கள்வாக்கைப் பிரசங்கம் பண்ணாதபடி, பரிசுத்த ஆவியிலே விவக்கப்பட்டார்கள்.—ஸூரியாவைச்சேர்ந்து பிதுனியவுக்குப்போக ஆயத்தமாயிருந்தபொழுது, ஆவியானவர் தடைபண்ணினார்.—அதனால் அவர்கள் ஸூரியாவைவிட்டுத் துரோவசிற்சேர்ந்தார்கள்.—மக்கேதோனியா தேசத்தான் ஒருவன்வந்துகின்று, மக்கேதோனியாவுக்கு நீர் வந்து, எங்களுக்கு உதவிசெய்யுமென்று தன்னை வேண்டிக் கொண்டதாக ஒரு தரிசனம் இராக்காலத்திலே பவுல் கண்டான்.—அந்தத்தரிசனையை அவன் கண்டதிலும் அவர்களுக்குச் சலிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி, கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாம்கள் கிச்சயித்துணர்ந்து, உடனே மக்கேதோனியாவுக்குப் புறப்பட்டுப்போக ஆயத்

தப்படுத்தினோம்.—ஆகையால் பாய்வலித்து, துயசரோவசைவிட்டு நோய்ச் சமோத்திராக்கேஷிவுக்கும், மறுநாளில் நோய்பொலிக்கும் ஒடினோம்.—அங்கேயிருந்து மக்கேதோனியாவின் பிரதான யெகரமும், உரோமர் குடியேறிய தேசமுமாகிய பிலிப்பிப் பட்டணத்திற்குச்சென்று, சிலநாள் அவ்விடத்தில் தங்கினோம்.—ஒய்வுநாளிற் பட்டணத்தைவிட்டு, நதி ஓரத்தில் வழக்கமாய்ப் பிரார்த்தனைபண்ணுவதற்கான ஒரு இடத்திற்குப் போய் உட்காந்து, அங்கே கூடிவந்திருந்தஸ்திரிகளுடன் பேசிக்கொண்டோம்.

அப்பொழுது துயத்திரா நகரத்தாளும், இரத்தம்பரம்பலிற்சிறுவளும், இலீதியாளென்னும் பெயர்கொண்டவளுமாகிய ஒரு தேவபத்தியுள்ளஸ்திரி, கர்த்தர் அவளுடைய இருதயத்தைத் திறந்தருளினதினால், பவுல்சொல்லியவாக்குகளைக்கேட்டுச்சிந்தித்துக்கொண்டான்.—அவளும் அயெவன் குடும்பத்தாரும் ஞானஸநானம்பெற்றபின்பு, என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுடையவளென்று எண்ணினால், என்வீட்டில்வந்து தங்கியிருங்களென்று எங்களை வருத்திவேண்டி, இருத்தினான்.

நாம்கள் பிரார்த்தனைபண்ணுவதற்கான ஸ்தல யெனத்திற்குப்போகையில், பீத்தோன் என்னும் ஆவியைக்கொண்டிருந்து, குறியொவ்வதினால் தன் எசமானனுக்கு மிகுந்த ஆதாயமுண்டாக்கும் ஒரு சிறுபெண், எங்களுக்கு எதிர்ப்பட்டான்.—அவன் பவுலுக்கும், எங்களுக்கும் பின்சென்று, யெருரலிட்டு, இந்தமனுஷர் சருவத்திற்குமேலான தேவனுடைய தாசர், இரட்சிப்பின் வழியை எங்களுக்குத் தெரிவிக்கிறார்களென்றான்.—இப் யசுபடி அநேகநாட் செய்துவந்தான். அதினால் பவுல் விசனமடைந்து, திரும்பிப்பார்த்து, அந்த ஆவியுடனே, நீ இவனைவிட்டுப் புறப்படும்படியே சுகத்தி ஸ்துவின் நாமத்தினால் உனக்குக் கட்டளையிடுகிறோமென்று சொல்லல், அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.

அவளுடைய எசமானர் தங்கள் ஆதாயத்தின் யசு நம்பிக்கை அற்றுப்போயிற்றென்றுகண்டு, பவுலையும், சீலாவையும் பிடித்து, சந்தை வெளியிலுள்ள அதிபதிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோய்,—கியாயாதிபதிகளுக்கு முன்னிறுத்தி, உய்யூதராகிய இந்தமனுஷர்,—உரோமாகிய நம் உசுமால் ஏற்றுக்கொள்ளவும், செய்யவுந் தகாதமுறைமைகளைப்போதித்து, நம்முடைய நகரத்திலுமிருந்த கலகமுண்டாக்குகிறார்களென்றார்கள்.—அப்பொழுது சனங்கள் அவர்களுக்கு விரோத உமாய்க்கூடி எழும்பினார்கள்; கியாயாதிபதிகள் அவர்களுடைய வஸ்திரங்களைக் கிழித்துப்போ

(சய) அதி.யசு.உசு. (சக) அதி.யசு.௭.—(யசு.அதி.க.) அதி.யசு.சு. அதி.யசு.உஉ. ரோ.யசு.உசு. க.கொரி.ச.யெ. பிலி.உ.யசு. க.தெச.கூ.உ. க.தீமோ.க.உ. உ.தீமோ.க.உசு. (உ) அதி.சு.கூ. (க) க.கொரி.கூ.உய. கலா.உ.கூ. (ச) அதி.யெ.உசு.உசு. (டு) அதி.யெ.சு.க. (அ) உ.கொரி.உ.யெ. உ.தீமோ.ச.யசு. (க) அதி.யசு.கூ. (ய) உ.கொரி.உ.யசு. (யெ) பிலி.க.க. (யசு) லூக்.உசு.சடு. (யெ) அதி.யசு.கூ. கியா.யசு.உசு. லூக்.உசு.உசு. எபி.யசு.உ. (யசு) க.சாமு.உசு.எ. அதி.யசு.உசு. (யசு) மாற்.யசு.யெ. (யசு) அதி.யசு.உடு.உசு. உ.கொரி.சு.டு. மத்.ய.யசு.உசு.க. இரா.யசு.யெ. (உஉ) உ.கொரி.சு.டு. க.தெச.உ.உ.

டவும், அவர்களை அடிக்கவும் கட்டளைப்பட்டார் உக கன்.—இவர்கள் யிருதியாய் அவர்களை அடிப்பித்து, பின்பு சிறைச்சாலையிலெடுத்து, அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலக்காரனுக்கு உசருக் கட்டளையிட்டார்கள்.—அவன் இப்படிப்பட்ட கட்டளையைப்பெற்று, அவர்களை உட்காவல் அறையிலிட்டு, அவர்கள் கால்களைத் தொழுவிலே மாட்டிவைத்தான்.

௨௫ அத்தராதிரியிலே பவுலுக்கு சீலாவும் பிரார்த்தனைபண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்: காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் உக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.—சமூதியிற் சிறைச்சாலையின் அத்திரிபாரங்கள் அசையத்தக்கதாக, பூமி மிகவும் அதிர்ந்தது: உடனே கதவுகளெல்லாம் திறக்கப்பட்டன, எல்லாருடைய பன்னெதங்களும் நீங்கின.—சிறைச்சாலக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக்கண்டு, காவலில் வைக்கப்பட்டவர்கள் ஓடிப்போனார்களென்று நினைந்து, தன்கட்கத்தை உருவி, தன்னைக் கொலைசெய்யப் பார்த்தான்.—பவுல் மகாசத்தமிட்டு, நீ உனக்குக் கேட்கின்றது செய்யாதிரு: நாங்கள் எல்லாரும் உக இங்கே இருக்கிறோமென்று சொல்ல, —அவன் வினக்கைக்கொண்டெவரச்சொல்லி, நடுநடுக்கி, உன்னே பாய்ந்து, பவுலுவுக்கும் சீலாவுக்கும் முன்பாக கவிழுந்தான்.—பின்பு அவன் அவர்களை வெளியே அழைத்து, ஐயர்மாரே, இரட்சிக்கப்பட்டும்படி நான் என்ன செய்யவேண்டுமென்று கேட்க, —அவர்கள், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவில் விசுவாசித்துக்கொள், அப்பொழுது நீயும், உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்பட்டவீர்களென்றார்கள்.—மேலும் அவர்கள் அனுக்கும், அவன் வீட்டிலுள்ள யாவருக்கும் கர்த்தருடைய லீக்கைப்போதித்தார்கள்.—

௨௬ அந்த இராத்திரியில், அந்நேரத்திலே அவன் அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களுக்கு அடிப்பட்டகாயங்களைக் கழுவினான்; உடனே அவனும், அவனைச் சேர்ந்த யாவரும் ஞானஸநானம்பெற்றார்கள்.—பின்பு அவன் அவர்களைத் தன்வீட்டுக்கு அழைத்துப்போய், அவர்களுக்கு முன்போசனம் வைப்பித்து, அவனும், அவன் வீட்டார் யாவருந்தேவனில் விசுவாசம்வைத்ததினால், சந்தோஷப்பட்டான்.—உத்யமானபொழுது, அபிபதிகள், அந்தமனுஷரை விட்டுவிடுகின்றென்று சொல்லச்சேவகரை அனுப்பினார்கள்.— சிறைச்சாலக்காரன் பவுலுடனே, உங்களைவிடுதலையாக்கும்படி அபிபதிகள் கட்டளை அனுப்பினார்கள்: ஆதலால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்தோடே போவீர்களாக என்றான்.—அதற்குப் பவுல், உரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியாங்கமாய் அடிப்பித்து, சிறைச்சாலையிற் போடுவித்

தார்களே; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களா, அப்படியல்ல; அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து, அனுப்பிவிடக்கடவர்களென்றான்.—சேவகர் இவ்வாக்குகளை நியாயாதிபதிகளுக்குத் தெரிவித்தார்கள்: உரோமராயிருக்கிறார்களென்று அவர்க்கேட்டபொழுது பயமடைந்து, வந்து அவர்களைவேண்டிக்கொண்டு, —பின்பு அவர்களை வெளியே அழைத்துப்போய், பட்டணத்தை விட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.— அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையினின்ற வெளியிட்டு, இலீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக்கண்டு, அவர்களுக்கு ஆறுதல்சொல்லிப்புறப்பட்டுப்போனார்கள்.

௨௪. அதிகாரம்.

க. பவுல் தெசலோனிக்காவில் வாக்கியத்தைப் பிரசித்தப்படுத்தல்: சிலர் விசுவாசித்தல், மற்றவர்கள் விரோதித்தல்: டி. பவுலுக்கு சீலாவும் பெரோயா நகரத்திலும், கிறிஸ்துவின் வாக்கைப் பிரசங்கித்துத் துயரப்படுத்தப்பட்டல்: க. பவுல் அத்தேனேகரத்திற்குப்போய்ச் சனங்களுக்கு யுத்திநியாயங்கள் காட்டிப்பேசல்: உஉ. சிலர் விசுவாசித்தல்.

அவர்கள் அம்பிப்போலியையும், அப்பொல்லோனியவையும் கடந்து, தெசலோனிக்காவைச் சேர்ந்தார்கள், அங்கே யூதருடைய ஆலயம் ஒன்றிருந்தது.—பவுல், தன்வழக்கத்தின்படி அவர்களிடத்திற் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே பேசி, —கிறிஸ்து மரணவேதனை அனுபவிக்கவும், மரித்தோரினின்ற உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் பிரசங்கமாய் உங்களுக்குப் பிரசித்தப்படுத்துகிற யேசு தாமே கிறிஸ்துவென்றுத் திருஷ்டாந்தப்படுத்தினான்.— அவர்களிற் சிலர் விசுவாசித்து, பவுலையுஞ்சீலாவையுஞ்சேர்ந்து கொண்டார்கள்; தேவபத்தியுள்ள கிரேக்கரில் அநேகரும், கனம்பொருந்தியஸ்திரிகளில் அநேகரும் அப்படியே செய்தார்கள்.

விசுவாசியாத யூதர் வைராக்கியங்கொண்டு, சந்தைவெளியிலே கிரிந்தலைகிற சிலரீசரைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி, பட்டணத்தைக்கலகப்படுத்தி, யாசோனுடைய வீட்டை வளைந்து, அவர்களைச் சனங்களிடத்தில வெளியே கொண்டெருகும்படி வகைதேடினார்கள்.—அவர்களைக்காலுமல், அவர்கள் யாசோனையும், சிலசகோதரையும் பட்டணத்தின் அபிபதிகளுக்கு முன் இழுத்துக்கொண்டுபோய், மகாசத்தமிட்டு, உலகப்புரட்டர்களாகிய இவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.—யாசோன் இவர்களை ஏற்றுக்கொண்டான்: யேசுவென்னும் வேடுருவனை இராசாவென்று சொல்லி, இராசாவின் கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்

(௨௨) அதி.ச.கக. (௩௦) லூக்.௩.௩. அதி.௨.௩௪. (௩௧) யோவா.௩.௧௬,௩௭. யோவா.௩.௧௭. க.யோவா.௩.௧௮. (௩௨) லூக்.௩.௨௧. (௩௩) அதி.௨.௨௩. (௩௪) மத்.௨.௧௩. (௩௫) வச.௩.௧. —(௨௪. அதி. ௨.) லூக்.௩.௧௬. (௩) லூக்.௨.௨௪. ௨௬,௨௭. கலா.௩.௧. (௪) அதி.௨.௨.௨௪. (௫) ரோ.௩.௧.௨௧. (௬) அதி.௩.௧.௨௧. (௭) யோவா.௩.௧.௨௨. க.பேதுரு.௨.௩௬.

அ றுசொல்லி,—இவைகளைக்கேட்ட சனங்களையும் பட்டணத்தின் அநிபதிகளையும் கலக்கச்செய்தார்கள்.—பின்பு அவர்கள் யாசோனிடத்திலும், மற்றவர்களிடத்திலும் பிணைவாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்.

௮ உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும், சிலாவையும் பெரோயாவுக்கு அனுப்பிவிட்ட, அவர்கள் அங்கேசேர்ந்து, யூதருடைய ஆலயத்திற்குப்போனார்கள்.—இந்தச்சனங்கள் தெசலோனிக்காவிலுள்ள சனங்களிலும் மென்மையுள்ளவர்கள், இவர்கள் மனோவாஞ்சையுடனே வாக்கை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் மெய்யோ அல்லவோவென்பதை அறியும்படி, நாடோறும் ௮௨ வேதாகமங்களை ஆராய்ந்து பார்த்தார்கள்.—ஆதலால் அவர்களில் அநேகரும், கணம்பொருந்திய அநேக சிறைக்கஸ்திரிகளும், புருஷரும் விசுவாசிகளானார்கள்.—பெரோயாவிலுந் தேவவாக்குப்பவுலினால் அறிவிக்கப்படுகின்றதென்று தெசலோனிக்கையான யூதர் அறிந்தபொழுது, அவர்களேவந்து, சனங்களைக் கலகப்படுத்தினார்கள்.—

௮௪ உடனே சகோதரர்கள் பவுலைச் சமுத்திரத்திற்கு நேரேபோக அனுப்பினார்கள்: சிலாவுந் தீமோத்தேயும் பின்னும் அவ்கே தங்கினார்கள்.—பவுலை வழி நடத்தினவர்கள் அவனை அத்தேனேகரத்திற்கு அழைத்துப்போனார்கள்: அவ்கே சிலாவும், தீமோத்தேயும்விரைவாய்த் தன் னிடத்தில்வரவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்லும்படி, அவனாற் கற்பிக்கப்பட்டுப் புறப்பட்டுப்போனார்கள்.

௮௬ பவுல் அத்தேனேகரத்தில் அவர்கள்வரக்காத்திருந்தபொழுது, அந்தநகரம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பதைக்கண்டு, அவனுள்ளத்தில் மிகவும் வைராக்சியம் கொண்டிருந்தான்.—ஆதலால், அவன் ஆலயத்திலே யூதர்களோடும், மற்றத்தேவபத்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியிலே தனக்கெதிர்ப்பட்டவர்களோடுத் தினமும் சம்பாஷித்துவந்தான்.—எப்பிக்கூரரும், மந்தோலக்கருமாம மத்தாரீறர் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர், இந்தவாயாடி என்னசொல்லுகிறுமென்று கேட்டார்கள், வேறுசிலர், அவன் யேசுவையும், மரித்தோரின் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினால், இவன் அந்நியதேவர்களைப் பிரசுத்தப்படுத்துகிறவனென்றார்கள்.—ஆதலால் அவர்கள் அவனை அரெயோபாகுஸ் என்னும் நியாயஸ்தலத்திற்கு அழைத்துப்போய், நீ சொல்லுகிற நூதனமான போதனையை நாங்க உமரும் அறியலாமா.—நவமனகாரியங்களையே எங்கள் செவிக்கேற்பண்ணுகிறாய்: இவைகளின் கருத்தின்னதென்றறிய விரும்புகிறுமென்றார்கள்.—அந்த அத்தேனேகரத்தார்யாவரும், அவ்கே தங்கும் அந்நியதேசத்தாரும் அதிக நூதன

மானவைகளைத் தெரிவிப்பதிலும், கேட்பதிலுமேயன்றி, வேறொன்றிலுந் தங்கள் காலத்தைப்போக்கவிரும்பார்கள்.

பவுல் மாருஸ் மெடையின் மத்தியில் நின் உடலும், அத்தேனரே, நீங்கள் தேவபூசையில் மிகவுந் கருத்துள்ளவர்களாயிருக்கிறீர்களென்பது எனக்குப்பிரத்தியட்சமாய்த் தோன்றுகின்றது.—நான் உலாவி, நீங்கள் பூசிக்கும் பொருள்களைப் உகபார்த்தபொழுது, “அறியப்படாத தேவனுக்கு,” என்றொழுதப்பட்டிருந்த ஒருவேதிகையைக்கண்டேன். நீங்கள் அறியாமற் பூசிக்கும் அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.—உடல்கத்தையும், அதிலுள்ள யாவையுஞ் சிருஷ்டித்த தேவன், வானத்திற்கும் பூமிக்கும் அநிபதியாதலால், அவர், கையாற் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசஞ்செய்ததில்லை;—யாதாயினும் ஒருபொருள் தமக்குவேண்டுவதாக மனுஷருடைய கையினற் பணிவிடைகொள்ளுகிறதாயில்லை,—அவர் சேவனையும், சவாசத்தையும், மற்றயாவை உகயுஞ் சமஸ்தருக்குக்கொடுத்திருக்கிறாரே, பூமண்டலத்திலெங்கும் வாசமாயிருக்கும்படி, ஒரே இரத்தத்தினின்றும் மனுஷசாதியார் யாவரையுஞ் சிருஷ்டித்தது, கம்மில் ஒருவருக்குந் தாமஸ்லாத தேவனு கிய தம்மை அவர்கள் தடவியடையத்தக்கதாக,—தம்மைத் தேமும்படி அவர்களுக் உககாக முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும், வாசஸ்தான எல்லைகளையும் நிரூபணம்பண்ணினார்.—அவர்மூலமாக நாம்சேவிக்கிறோம், இயங் உககு கிறோம், இருக்கிறோம்; இப்படியே உங்கள் புலவர்களிலுஞ் சிலர் நாம் அவருடைய வயிச்சத்தாராயிருக்கிறுமென்று சொல்லியிருக்கிறார்கள்.—நாம் தேவனுடைய வயிச்சத்தாராயிருக்கிறபடியால், மனுஷருடைய யுத்தியினற் சித்திரவேலையாய்த்தொழிற்படுத்திய பொன், வெள்ளி, கல் இவைகளுக்கொப்பாய்த்தெய்வம் இருக்கின்றதென்று நாம் நினைக்கலாகாது.—அறியா கூயமையுடைய காலங்களிற் தேவன் விசாரியாதிருந்தாலும், இப்பொழுது எங்குமுள்ளெல்லாமனுஷரும் மனத்திரும்பவேண்டுமென்று கட்டணையிடுகிறார்.—அன்றியும், தாம் ஏற்படுத்திய புருஷன் ஒருவரைக்கொண்டு, பூலோகத்தார்யாவரையும் நியாயம் விசாரிப்பதற்கு ஒருநாளைக்குறித்தார்; மரித்தோரினின்று அவரை அவர் உயிர்த்தெழுப்பினதினால், அதின் னிச்சயத்தை எல்லாருக்கும் விளக்கப்பண்ணினாரென்றான்.

மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்த அவர் கூட்கன் கேட்டமாத் திரத்தில், சிலர் இகழ்ந்தார்கள்: சிலர் மற்றொருவேளை உள்ளிடத்தில் இதைக் கேட்போமென்றார்கள்.—பின்பு பவுல் அவர்களைவிட்டுப்புறப்பட்டுப்போனான்.—சிலர் அவன் கூட்பட்சத்திற்சேர்ந்து, விசுவாசிகளானார்கள்; அவர்

(௮௬) ஏசா. ௬௪. ௮. ௮. லூக். ௮. ௮. யோவா. ௮. ௬. (௮௭) மத். ௮. ௮. (௮௮) அதி. ௮. ௮. (௮௯) உ. பே. தரு. ௮. ௮. (௯௦) உ. பெ. தரு. ௮. ௮. அதி. ௮. ௮. மத். ௮. ௮. (௯௧) ச. ௮. ௮. எண். ௮. ௮. யோபு. ௮. ௮. ஏசா. ௮. ௮. ச. ௮. ௮. அதி. ௮. ௮. (௯௨) உ. பா. ௮. ௮. ரோ. ௮. ௮. (௯௩) கொலோ. ௮. ௮. எபி. ௮. ௮. தீ. ௮. ௮. (௯௪) ஏசா. ௮. ௮. ௮. (௯௫) அதி. ௮. ௮. ரோ. ௮. ௮. லூக். ௮. ௮. தீ. ௮. ௮. உ. பே. தரு. ௮. ௮. (௯௬) அதி. ௮. ௮. ரோ. ௮. ௮.

யதார்த்தமாய்ச் சொல்லிப்போதித்துவந்தான்.—
 ௨௬ ஆலயத்தில் அவன் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபொழுது, அக்விவாயும், பிரிஸ்கில்லாளும் அவன் சொல்லுகிறதைக்கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்த்தத்தை அதிக துட்பமாய் அவனுக்குத் தெரிவித்தார்கள்.—
 ௨௭ பின்பு அவன் அகாயநாட்டுக்குப்போக விரும்பினபடியினால், சீஷர் அவனை உபசரிக்கும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்: அவன் அக்கேசேர்ந்தபின்பு, கிருபையினால் விசுவாசித்த அத்தவர்களுக்கு மிகவுந் துணையாயிருந்தான்.—
 அவன் வெளிப்படையாக யூதருடனே பலமாய்த் தருக்கம்பண்ணி, யேசுவே கிறிஸ்துவென்று வேததூலால் திருஷ்டாந்தப்படுத்தினான்.

௨௧. அதிகாரம்.

௧. பவுல் தன் கையைவைக்கப்பண்ணிருவர் பரிசுத்த ஆவியைப்பெறல்: அநேகர் அவனை விரோதித்தல், அவன் பிரார்த்தனைபண்ணப்பண்ணியாளர் சொல்லும்பெறல்: ௨௧. அசுத்த ஆவியைக்கேவாவின் புத்திரர்மேற்பாய்தல். மாயாவிகளின் புல்தகவ்கள் தகிக்கப்பட்டல்: ௨௬. தீயீத்திரியு பவுலிவிரோதித்துக்கலகம்பண்ண, நகரத்தின் அதிபதி அவர்களைச் சாந்தப்படுத்திப்பேசினனுப்பல்.

கொரிந்தில் அப்பொல்லோ இருக்கையில், பவுல்மேலைத்தேசங்களில்திரிந்து, ஏபேசவைச் சேர்ந்தான்.—அக்கேசிலேசீஷரைக்கண்டு, அவர்களைநோக்கி, நீங்கள் விசுவாசிகளானபொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்களாவென்றுகேட்க, அவர்கள் அவனுடனே, பரிசுத்த ஆவியெண்டென்பதைநாங்கள் கேள்விப்பட்டவுயிலிலையென்றார்கள்.—அப்பொழுது அவன் அவர்களுடன், நீங்கள் பெற்ற ஸ்நானமென்னவென்றுகேட்க, அவர்களையோவானின் ஸ்நானமென்றார்கள்.—அப்பொழுது பவுல், யோவான்தனக்குப்பின்வருபவராகிய கிறிஸ்துவே யேசுவ விசுவாசிக்கவேண்டுமென்று சனங்களுக்குச்சொல்லி, மனத்திரும்புதலின் ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.—அதைக் கேட்டபொழுது அவர்கள் கர்த்தராகிய யேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.—பவுல் அவர்கள் மேற்கைகளைவைத்தபொழுது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் அமர், அவர்கள் அந்நியபாஷைகளிற்பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.—
 ௭ அந்தமனுஷரெல்லாரும் ஏறக்குறையப்பண்ணிருவர்.—பவுல் ஆலயத்திற்குப்போய், தைரியத்துடன்பேசி, மூன்றாமதமளவும் பிரசங்கித்து, தேவனுடைய இராச்சியத்திற்கேற்றவைகளைப்போதித்துவந்தான்.—சிலர் மனக்கடினங்கொண்ட

டி, அவிசுவாசிகளாய்க் கூட்டத்திற்குமுன் இத்தவழியை கிந்தித்தபொழுது, அவன் அவர்களைநீங்கி, சீஷரை அவர்களினின்றும் பிரித்து, நாடோறும் திரன்னு என்பவனுடைய வித்தியாலயத்திலே தருக்கம்பண்ணிவந்தான்.—இப்படி இரண்டு வருஷம் நடந்துவந்தது; அதனால் ஆசியாதேசத்தில் வாசம்பண்ணின யூதரும், கிரேக்கருமான இவர்களெல்லாரும், கர்த்தராகிய யேசுவின் வாக்கைக்கேட்டார்கள்.—தேவன் பவுலின் கைகளைக்கொண்டு அற்புதங்களைச் செய்வித்துவருகையில்,—அவனுடைய சரீரத்திலிருந்தவேர்வைப்பரிவட்டங்களையும் கச்சுகளையும் வியாதியுள்ளவர்களிடத்திற்கொண்டுவர, வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின, துஷ்ட ஆவிகளும் அவர்களினின்றும் புறப்பட்டன.

அப்பொழுது தேசாந்திரிகளாய்த் திரிந்திரவாகிகளாகிய யூதரிற் சிலர், துஷ்ட ஆவிகள் பிடித்தவர்களிடத்தில், கர்த்தராகிய யேசுவின் நாமத்தைச் சொல்லத்தொண்டிந்து, பவுல் பிரசங்கிக்கிற யேசுவின் நாமத்தினால் உங்களுக்குக் கட்டளையிடுகிறோமென்றார்கள்.—பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் யூதன் ஒருவனுடைய புத்திரர் எழுபேர் இப்படிச்செய்தபொழுது,—அவர்களுக்குத்தரமாய்த்துஷ்ட ஆவி, யெசுவேயை அறிவேன், பவுலையும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ ஆரென்று சொன்னமாதிரித்தில்,—துஷ்ட ஆவியாற் பிடிப்பட்டமனுஷன் அவர்கள் மேற்பாய்த், அவர்களைத் தன் கீழ்ப்படுத்தி மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும், காயப்பட்டவர்களுமாய் அந்த வீட்டைவிட்டு ஒடிப்போனார்கள்.—அது ஏபேசிலே வாசம்பண்ணுகிற யூதர், கிரேக்கர் அனைவருக்குந் தெரியவந்தது; அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய யேசுவின் நாமம் மேன்மை பெற்றது.—விசுவாசிகளானவர்களில் அநேகர் யடிவந்து, தங்கள் செய்களைகளை வெளிப்படுத்தி, அறிக்கையிட்டார்கள்.—மாயவித்தைக்காரரில் அநேகர் தங்கள் புத்தகங்களைக்கொண்டுவந்து, எல்லாருக்குமுன்பாகவுந்தகித்தார்கள்: மதிக்கப்பட்ட அவைகளின்கிரயம் ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு.—இவ்வண்ணமே கர்த்தருடைய வாக்கு விருத்தியடைந்து பிரபலமாயிற்று.

இவைமுடிந்தபின்பு, பவுல் மக்கேதோனியா, அகாய என்னுந்தேசங்களின் வழியாய், யெருஷலேமுக்குப் போரும்படி மணங்கொண்டு, நான் அக்கேசென்றபின்பு உரோமா நகரியையுட்காணவேண்டுமென்று சொல்லி,—தனக்கு உடதவிசெய்கிறவர்களில் தீமோத்தேயு, ஏரஸ்துவாகிய இருவரை மக்கேதோனியாவுக்கு அனுப்ப

(௨௭) ௧.கொரி.௧.௬. அதிக.௨௨.—(௨௧. அதிக. ௧.) ௧.கொரி.௧.௨௨. (௨) அதி.௨.௨௭. ௧.சாமு.௧.௭. (௩) அதி.௨.௨௭. (௪) மத்.௧.௨௧. யோவா.௧.௨௭. யெ. அதிக.௧.௭. (௫) அதி.௨.௨௭. (௬) அதி.௧.௬. அதி.௨.௨௭. (௭) அதி.௨.௨௭. (௮) அதி.௨.௨௭. அதி.௧.௬. (௯) உ.தீமோ.௧.௨௭. உ.பேதுரு.௨.௨. யூதா.௨. அதிக.௨. (௧௦) அதி.௨.௨௭. (௧௧) மாத்.௨.௨௭. (௧௨) அதி.௨.௨௭. (௧௩) மாத்.௨.௨௭. (௧௪) மாத்.௨.௨௭. (௧௫) மாத்.௨.௨௭. (௧௬) மாத்.௨.௨௭. (௧௭) மாத்.௨.௨௭. (௧௮) மாத்.௨.௨௭. (௧௯) மாத்.௨.௨௭. (௨௦) மாத்.௨.௨௭. (௨௧) மாத்.௨.௨௭. (௨௨) மாத்.௨.௨௭. (௨௩) மாத்.௨.௨௭. (௨௪) மாத்.௨.௨௭. (௨௫) மாத்.௨.௨௭. (௨௬) மாத்.௨.௨௭. (௨௭) மாத்.௨.௨௭. (௨௮) மாத்.௨.௨௭. (௨௯) மாத்.௨.௨௭. (௩௦) மாத்.௨.௨௭. (௩௧) மாத்.௨.௨௭. (௩௨) மாத்.௨.௨௭. (௩௩) மாத்.௨.௨௭. (௩௪) மாத்.௨.௨௭. (௩௫) மாத்.௨.௨௭. (௩௬) மாத்.௨.௨௭. (௩௭) மாத்.௨.௨௭. (௩௮) மாத்.௨.௨௭. (௩௯) மாத்.௨.௨௭. (௪௦) மாத்.௨.௨௭. (௪௧) மாத்.௨.௨௭. (௪௨) மாத்.௨.௨௭. (௪௩) மாத்.௨.௨௭. (௪௪) மாத்.௨.௨௭. (௪௫) மாத்.௨.௨௭. (௪௬) மாத்.௨.௨௭. (௪௭) மாத்.௨.௨௭. (௪௮) மாத்.௨.௨௭. (௪௯) மாத்.௨.௨௭. (௫௦) மாத்.௨.௨௭. (௫௧) மாத்.௨.௨௭. (௫௨) மாத்.௨.௨௭. (௫௩) மாத்.௨.௨௭. (௫௪) மாத்.௨.௨௭. (௫௫) மாத்.௨.௨௭. (௫௬) மாத்.௨.௨௭. (௫௭) மாத்.௨.௨௭. (௫௮) மாத்.௨.௨௭. (௫௯) மாத்.௨.௨௭. (௬௦) மாத்.௨.௨௭. (௬௧) மாத்.௨.௨௭. (௬௨) மாத்.௨.௨௭. (௬௩) மாத்.௨.௨௭. (௬௪) மாத்.௨.௨௭. (௬௫) மாத்.௨.௨௭. (௬௬) மாத்.௨.௨௭. (௬௭) மாத்.௨.௨௭. (௬௮) மாத்.௨.௨௭. (௬௯) மாத்.௨.௨௭. (௭௦) மாத்.௨.௨௭. (௭௧) மாத்.௨.௨௭. (௭௨) மாத்.௨.௨௭. (௭௩) மாத்.௨.௨௭. (௭௪) மாத்.௨.௨௭. (௭௫) மாத்.௨.௨௭. (௭௬) மாத்.௨.௨௭. (௭௭) மாத்.௨.௨௭. (௭௮) மாத்.௨.௨௭. (௭௯) மாத்.௨.௨௭. (௮௦) மாத்.௨.௨௭. (௮௧) மாத்.௨.௨௭. (௮௨) மாத்.௨.௨௭. (௮௩) மாத்.௨.௨௭. (௮௪) மாத்.௨.௨௭. (௮௫) மாத்.௨.௨௭. (௮௬) மாத்.௨.௨௭. (௮௭) மாத்.௨.௨௭. (௮௮) மாத்.௨.௨௭. (௮௯) மாத்.௨.௨௭. (௯௦) மாத்.௨.௨௭. (௯௧) மாத்.௨.௨௭. (௯௨) மாத்.௨.௨௭. (௯௩) மாத்.௨.௨௭. (௯௪) மாத்.௨.௨௭. (௯௫) மாத்.௨.௨௭. (௯௬) மாத்.௨.௨௭. (௯௭) மாத்.௨.௨௭. (௯௮) மாத்.௨.௨௭. (௯௯) மாத்.௨.௨௭. (௧௦௦) மாத்.௨.௨௭.

பி, தான் பின்னுஞ்சிலகாலம் ஆசியாவில் தங்கி
 ௨௬ னான்.—அக்காலத்தில் இந்த மாரக்கத்தைக்குறித்
 ௨௭ து மிருந்த கலகமுண்டாயிற்று.—நீயீத்திரியு என்
 ௨௮ றுகாமமுள்ள ஒருதட்டான், தியானுள் தேவிக்கு
 ௨௯ வெள்ளியினுள்சிறுகோயில்களைச் செய்வதினால்,
 ௩௦ தொழிற்காரருக்கு மிருந்த லாபம்வருவித்தான்.—
 ௩௧ அவன் அவர்களுக்கும், அவ்விதத்தொழிலாளராகி
 ௩௨ யமற்றவர்களுக்கும்,கூடிவரச்செய்து, சனங்களை,
 ௩௩ இந்தத்தொழிலினாலே நாம் சீவனம்பண்ணுகி
 ௩௪ டுகளோம், இது உங்களுக்குத்தொரியும்.—நீங்கள்கண்
 ௩௫ டல் கேட்டுமிருக்கிறபடி, பவுலென்பவனாகிய
 ௩௬ இவன், கைகளைச்செய்யப்பட்டவைகள் தேவர்
 ௩௭ களல்லவென்றுசொல்லி, எபேசிலெமாத்திரமல்
 ௩௮ ல, சற்றுக்குறையஆசியாவெங்கும் அநேகசனங்
 ௩௯ களுக்குப்போதித்து, அவர்களைப்பரபட்சமாக்கி
 ௪௦ ளானான்.—அதினால் கம்முடைய தொழில் அம்ப
 ௪௧ மாய் எண்ணப்படுவதுமன்றி, மகா தேவியாகி
 ௪௨ ய தியானானுடைய கோயில் அவமதிக்கப்படுவ
 ௪௩ தற்கும், ஆசியா தேசத்தாரெல்லாரும், பூண்ட
 ௪௪ லத்தாரும்,கமல்கரிக்கும் அவன்மகிமைநாசமடை
 ௪௫ வதற்கும் ஏதுவுண்டாயிருக்கின்றதென்றான்.—அ
 ௪௬ வர்கள் அதைக் கேட்டமாதிரித்தில், கோபம் நி
 ௪௭ றைந்தவர்களைய், எபேசியருடைய தியானானே
 ௪௮ மகத்துவமானவனென்று சொல்லிச் சத்தமிட்
 ௪௯ டுடார்கள்.—நகரம்முழுவதும் கலகத்தினாலே நிரப்
 ௫௦ ப்பட்டது: அவர்கள் பவுலுடன் வழித்துணை
 ௫௧ யாய்வந்த மக்கேதோனியராகிய காயுவையும், அ
 ௫௨ ரிஸ்தர்குவையும் இழுத்துக்கொண்டு ஒருமனப்
 ௫௩ பட்டு, நடனசாலைக்குப் பாய்ந்தோடினார்கள்.—
 ௫௪ பவுல் சங்கத்திற்குப்போக விரும்பினான், ஆயி
 ௫௫ னும் சீஷர் அவனைத்தடைப்படுத்தினார்கள்.—
 ௫௬ நடனசாலைக்கு அவன் போகாமலிருப்பதற்கு
 ௫௭ வேண்டிக்கொள்வதற்காக, அவனுடைய சிநே
 ௫௮ கிதராகி ஆசியாவின் தலைவரிநிலர் அவனி
 ௫௯ டுடத்திற்கு ஆணையிட்டார்கள்.—சங்கக் கலக்
 ௬௦ கமடைந்ததினால், சிலர் ஒன்றையும், சிலர்வே
 ௬௧ றென்றையும் பேசினார்கள்: அநேகர் தாங்
 ௬௨ கள் கூடிவந்த காரணமின்னதென்று அறியாதி
 ௬௩ ருந்தார்கள்.—பூதர் அலெக்சுசாந்தரென்பவனை
 ௬௪ முன்னிற்கத்தள்ளுகையில், கூட்டத்திற் சிலர்
 ௬௫ அவனைமுன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்
 ௬௬ சுசாந்தர் கையினுற் சமிக்கைகாட்டி, சனங்க
 ௬௭ ளுக்குத்தரஞ் சொல்ல விரும்பினான்.—அவன்
 ௬௮ பூதனென்று அவர்கள் அறிந்து, எல்லாரும் எ
 ௬௯ பேசியருடைய தியானானே பெரியவனென்று
 ௭௦ இரண்டு மணி நேரமளவும் ஏகமாய்ச்சத்தமிட்
 ௭௧ டுடார்கள்.—நகரத்தின் அதிபதி சனங்களைச்சா
 ௭௨ ந்தப்படுத்தி, எபேசியரே, எபேசிய நகரி மகா
 ௭௩ தேவியாகிய தியானானுக்கும், வானத்திலிருந்து
 ௭௪ விழுந்த சொருபத்திற்கும் கோயிற்பரிசா

ரிசியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ.—
 ௭௫ இது மறுத்துப்பேசக்கூடாத காரியமானதினாலே
 ௭௬ லே, நீங்கள் ஒன்றும்பதறிச்செய்யாமல் அமை
 ௭௭ தியாயிருக்கவேண்டும்.—நீங்கள் இந்த மனுஷ
 ௭௮ கரை இவ்விடத்திற்கொண்டெவந்தீர்கள், இவர்கள்
 ௭௯ கோயிற்கொண்டீங்காராமல், உங்கள் தேவி
 ௮௦ யைத் தூஷணித்தவர்களும்மல்.—நியாயவந்தா
 ௮௧ னங்களும், பிரதிநிதிகளும் இருக்கிறபடியின
 ௮௨ லே நீயீத்திரியுக்கும், அவனைச் சேர்ந்திருக்கிற
 ௮௩ தொழிற்காரருக்கும் ஒருவன்மல் ஒருகாரிய
 ௮௪ முண்டானால், ஒருவருக்கொருவர் உத்தரம், பி
 ௮௫ ரதியுத்தரஞ் சொல்லலாமே.—நீங்கள்வேறொரு
 ௮௬ காரியத்தை விசாரித்தால், அது நியாயசங்கத்தி
 ௮௭ லே தீர்க்கப்படும். இன்றைக்குண்டான கலகத்
 ௮௮ திற்கு நாம் உத்தரஞ்சொல்வதற்கு ஏதுவுண்டா
 ௮௯ யிற்று.—உண்டானகலகத்திற்குநியித்தமில்லாதப
 ௯௦ டியால், அதைக்குறித்து உத்தரஞ்சொல்ல கமக்
 ௯௧ சியலாதென்றுசொல்லி,—பின்பு கூட்டத்தை அ
 ௯௨ ணுப்பிவிட்டான்.

உல. அதிகாரம்.

௧. பவுல் மக்கேதோனியா தேசத்திற்குப் புறப்ப
 ௨ டல்: ௭. அவன் பிரசங்கம் பண்ணினவேளை
 ௩ யில் விழுந்த யுத்திருசென்பவனைச் சொஸ்தப்
 ௪ படுத்தல்: ௧௧. யிலீத்தைச்சேர்தல்: ௧௭. எபேசி
 ௫ லுள்ள முதியோரைப் போதித்துத் தீர்க்கதரிச
 ௬ னஞ்சொல்லல்: ௧௧. பிரயாணஉபசாரஞ்சொல்
 ௭ விக்கொண்டு புறப்படல்.

கலகத்தணிந்தபின்பு பவுல் சீஷரைத்தன்னிடத்
 ௧ தில் அழைத்து, வாழ்த்துதல்சொல்லி, மக்கேதோ
 ௨ னியாவுக்குப் போகப்பறப்பட்டான்.—அவன்
 ௩ அந்தத்திசைகளிலே திரிந்து, சீஷருக்கு அ
 ௪ திகயுத்திசொல்லி, கிரேக்குதேசத்தைச் சேர்ந்
 ௫ தான்.—அங்கே மூன்றுமாதஞ் சஞ்சரித்தபின்பு
 ௬ அவன் கப்பலேறி, ஜூரியநாட்டுக்குப்போக ம
 ௭ னதாயிருந்தபொழுது, பூதர் அவனுக்கு இரகசி
 ௮ யமாய்ச்சுருப்பினைசெய்ய நினைத்தபடியினால், தி
 ௯ ரும்பி மக்கேதோனியாவழியாய்ப் போக எண்
 ௧௦ ணினான்.—பெரோயா ஊரானாகிய சொப்பந்த
 ௧௧ ரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்கும், செக்
 ௧௨ குந்தம், தெர்பியனாகிய காயுவும், தீமோத்தேயும்,
 ௧௩ ஆசியாதேசத்தாராகியதிக்கும், திரோப்பிமுமா
 ௧௪ கிய இவர்கள் ஆசியாதேசம்வரைக்கும் அவனோ
 ௧௫ டேபோனார்கள்.—இவர்கள் முன்னேபோய், து
 ௧௬ ரோவல்பட்டினத்திலே நாள்கள்வரும்படி காந்
 ௧௭ திருந்தார்கள்.—நாள்கள் புளியாத அப்பத்தின்
 ௧௮ உற்சவநாட்டினுக்குப்பின்பு கப்பலேறி, பிலிப்
 ௧௯ பிப்பட்டணத்தைவிட்டு, ஐந்து நாளைக்குள்ளே
 ௨௦ துரோவசில் அவர்களைச்சேர்ந்து, அங்கே ஏழு
 ௨௧ நாள் தங்கினோம்.—வாரத்தின்முதலாகானிலே சீ
 ௨௨ ஷர் அப்பம்பிட்டுக்கும்படி வந்துகூடினபொழுது,

(௨௬) ௨.கொரி.க.அ. அதி.க.௨. (௨௭) அதி.யெ.யெ.யெ. (௨௮) சங்.யெ.யெ. ஏசா.சச.௩—௨௩. ஏரே.யெ.க. (௨௯)
 ரோ.யெ.௨௬. க.கொரி.க.யெ. அதி.௨.௩.ச. கொலோ.ச.யெ. பிலே.௨.ச. (௩௧) க.தீமோ.க.௨.௩. ௨.தீமோ.ச.யெ. அதி.
 ௩.௨.௩.௭.—(௨௩) அதி. க.) க.கொரி.யெ.௩. க.தீமோ.க.௩. (௩) அதி.க.௨.௬. ௨.கொரி.யெ.௨.௬. (௪) அதி.யெ.௨.௬.
 கொலோ.ச.யெ. அதி.யெ.க.எபே.ச.௨.௬.கொலோ.ச.எ.௨.தீமோ.ச.யெ. அதி.௨.௬.௨.௬. (௫) யாத்.௩.௨.௩.யெ.யெ. அதி.
 ௩.௬.அ. ௨.கொரி.௨.யெ. ௨.தீமோ.ச.யெ. (௭) க.கொரி.யெ.௨. வெளி.க.யெ. அதி.௨.௬.௨.௬. க.கொரி.யெ.௩.

பவுல் மறுநாளிற் புறப்பட ஆயத்தமாயிருந்து, அவர்களுடனேபேசி, பாதி இராத்திரி அளவும் அபிரசங்கித்தான்.—நாங்கள் கூடியிருந்த மேலறையில் அநேகவினக்குகளிருந்தன.—யுத்தி கு என்று பேர்கொண்ட ஒருவாவிபன்சாரவாசலில் உட்காந்து, பவுல் நெடுநேரமாகப் பிரசங்கம் பண்ணி வருகையில், கனதுக்கமடைந்து, நித்திரையகத்தினும் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து தாழ்விழுந்து, மரித்தவனாகி எடுக்கப்பட்டான்.—

ய உடனே பவுல் இறங்கிப்போய் அவன்மேல்விழுந்து அணைத்துக்கொண்டு, கலங்கவேண்டாம்; இவன் உயிர் இவனுக்குள் இருக்கின்றதென்று சொல்லி,—திரும்பவும் ஏறிப்போய், அப்பம்பிட்டிப்புகித்து, விடியற்காலமளவும் வெகுநேரமாய் உட்பேசிக்கொண்டிருந்து புறப்பட்டான்.—அந்தவாவிபனை உயிருள்ளவனாகவே அழைத்தவந்து, அவர்கள் மிகவும் ஆறுதல் அடைந்தார்கள்.

யக பவுல் தான் கால் கடையாகப்போக விரும்பினதினால், நாங்கள்முன்னேகப்பலேறி அசொல்பட்டணத்திற்குப்போய், அங்கே பவுல் தன்னை ஏற்றிக்கொள்ள எங்களுக்குத்தரவு கொடுத்தபயசியி அவ்விடத்தில் இருந்தோம்.—அவன் அசொல்பட்டணத்தில் எங்களைச்சந்தித்தபொழுது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலீனிக் குப்பயடு போய்,—அவ்விடத்தைவிட்டு, மறுநாளிலே கீயசு யவுக்கெதிராகச்சென்றோம்.—பவுல் எப்படியும் பெருக்கிகொண்டு உற்சவநாளிலே யெருஷலே மிற்சேரவிரும்பி, ஆசியாதேசத்திற் காலதாமதம் பண்ணாமல், எபேசுபட்டணத்தைக் கடந்துபோகத்தீர்மானித்ததினால், மறுநாளிற் சாமுதீவை அடைந்து, துரோகில்வியோனில் தங்கி, அடுத்தநாளிலே மிலீத்துக்குப் போனோம்.

யஎ மிலீத்திலிருந்து அவன் எபேசுவினுள்ளசபையின் முதியவரை அழைத்துவரும்படி ஆணைப்பயபினான்.—அவர்கள் தன்னிடத்திற் சேர்ந்தபொழுது அவன் அவர்களைநோக்கி, நான் ஆசியாதேசத்தில்வந்த முதலாம் நாள் தொடங்கி எப்பொழுதும் நான் உங்களுக்குள் இருந்தவதித்தை அயுகு நிந்திருக்கிறீர்கள்.—எல்லாவற்றிலும் மனத்தாழ்மையோடும், மிருந்தகண்ணீரோடும், யூதருடைய துராலோசனையினால் எனக்குநேரிட்ட சோதனைகளோடும் நான் கர்த்தாவைச் சேவித்து,—

உய உபயோகமானவைகளில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், பிரசித்தமாகவும், வீட்டுக்குவீடும் உங்களுக்குப் பிரசங்கம் பண்ணி உங்களுக்கு உபதேசித்து,—தேவனிடத்திற் கு மனந்திரும்புவதும், நம்முடைய கர்த்தராகிய

யேசுக்கிறிஸ்துவை விசுவாசிப்பதும் அவசியமென்று யூதரிடத்திலும், கிரேக்கரிடத்திலும் சாட்சியிட்டேனென்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.—நான் ஆவியிற் கட்டுண்டவனும், இப்பொழுதுயெருஷலேமுக்குப்போகிறேன், அங்கே எனக்கு நேரிடுவதின்தென்றறியேன்.—பந்தனங்களும், உபத்திரவங்களும் எனக்கு நேரிடுகின்றனவென்று பரிசுத்தஆவியானவர் பட்டணத்தோறும் எனக்குச் சாட்சியிடுகிறார். இது ஒன்றையே அறிந்திருக்கிறேன்.—ஆயினும் அசபைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படாமல் தேவகிருபையை அறிவிக்கிற சவிசேஷத்தைச்சாட்சியிடும்படிக்கு, கர்த்தராகிய யேசுவினிடத்தில் நானேபெற மஊழியத்தை நிறைவேற்றவும், சந்தோஷத்தோடே என் ஓட்டத்தை முடிக்கவும் விரும்பி, என் பிராணனையும் அருமையென்றெண்ணேன்.—நான் உங்களுக்குள்ளே திரிந்து, தேவனுடைய இராச்சியத்தைக்குறித்துப் பிரசங்கிக்கக் கேட்டவர்களாகிய உங்களில் ஒருவனாயினும் என் முகத்தைக் காணாமட்டானென்று அறிந்திருக்கிறேன்.—தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் உசுமறைத்துவையாமல், எல்லாவற்றையுந்தெரிவித்தபடியால்,—எந்த மனுஷனுடைய இரத்தப்பழிக்கு நீங்கி நான் சுத்தமாயிருக்கிறெனென்பதற்கும், நீங்களே இன்றைத்தினக்கு சாட்சிகள்.

ஆதலால் நீங்கள் உங்களைக்குறித்தும், தேவன் உயதமதுசய இரத்தக்கிரயங்கொடுத்துவாங்கினதும், மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவியானவர் உங்களை அத்தியட்சராய் ஏற்படுத்தினதுமாகியசபையின் ஆட்டுக்கூட்டம் முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.—நான் போன பின்பு ஆட்டக்கூட்டத்தைத்தப்பவிடாத கொடிய கோணய்கள் உங்களுக்குட் பிரவேசிக்கும்.—அதுவுகூட மன்றி, உங்களிலுஞ்சிலர் எழும்பி, வேதரத்தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி விபரீதமானவைகளைப் போதிப்பார்களென்றறிந்திருக்கிறேன்.—ஆனபடியினாலே நீங்கள் விழித்துக் கொண்டு, நான் மூன்றுவருஷமாக இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் ஒவ்வொருவருக்கும் போதித்துவந்தேனென்பதைநினைத்துக்கொள்ளுங்கள்.—இப்பொழுது சகோதரே, கூடே தேவனுக்கும், உங்களை ஏறக்கட்டவும், பரிசுத்தமாக்கப்பட்ட எல்லாருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக்கொடுக்கவும் வல்லமையுள்ள அவருடைய கிருபையினவாக்குக்கும் உங்களை ஒப்பிக்கிறேன்.—ஒருவனுடைய வெள்ளி கூக

(அ) அதி.க.யக. (ய) க.இரா.யஎ.உக. உ.இரா.ச.கூச. மத்.க.உச. (யச) அதி.யய.உக. அதி.உச.யஎ. அதி.உ.க.க.கொரி.யச.அ.யஅ.அதி.யய.யக. (யக)வச.கூ. (உய)வச.உஎ. (உக)அதி.யய.இ. மாந்.க.யஇ. லூக்.உச.சஎ. (உஉ) அதி.யக.உக. (உக) அதி.உக.ச.யக. க.தெச.கூ.க. (உச) அதி.உக.யக. ரோ.அ.கூ. உ.கொரி.ச.யச. உ.தீமோ.ச.எ. அதி.க.யஎ.உ.கொரி.ச.க.கலா.க.க.தீ.க.உ. (உஇ)வச.கூ.அ.ரோ.யஇ.உக. (உச) அதி.யய.ச.உ.கொரி.எ.உ. (உஎ) வச.உய.லூக்.எ.கூ.யோவா.யஇ.யஇ.எபே.க.உ. (உஅ)க.தீமோ.ச.யச. க.பேதுரு.உ. க.கொரி.யஉ.உஅ.எபே.க.அ.யச. கொலோ.க.யச. எபி.கூ.யஉ. க.பேதுரு.க.யக. வெளி.இ.கூ. எபி.கூ.யச. (உக) மத்.எ.யஇ. உ.பேதுரு.உ.க. (கூ) க.தீமோ.க.உய. க.யோவா.உ.யக (கூ) அதி.ய.யக. (கூ)எபி.யகூ. அதி.கூ.கூ. அதி.உச.யய. எபே.க.யய. கொலோ.க.யஉ. எபி.கூ.யஇ. க.பேதுரு.க.ச. (கூ) க.சாமு.யஉ.க. க.கொரி.கூ.யஉ. உ.கொரி.எ.உ.

யையாகிலும், பொண்ணையாகிலும், வஸ்திரத்தை யாகிலும் காண் இச்சித்ததிலே.—எனக்கும், என்னுடன் இருந்தவர்களுக்கும் வேண்டியவைகள் கிடைக்கும்படி இந்தக் கைகளே பிரயாசப்பட்டன, இது உங்களுக்கே தெரியும்.—கர்த்தராகிய யேசு, வாங்குகிறதிலுங்கொடுக்கிறதே உத்தமமென்று சொல்லிய வாக்கை நீங்கள் நினைந்து, வேலைசெய்து, பலவீனரைத்தாபரிப்பது தகுதியென்று எல்லாவற்றிலும் உங்களுக்குக் காட்டினேனென்றான்.

இப்படிச் சொல்லியபின்பு அவன்முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடும் பிரார்த்தனைபுள்ளினினை.—அவர்களெல்லாரும் மிகவும் அழுது, இனி நீங்கள் என்முகத்தைக்காணமாட்டீர்கள் என்று அவன் சொல்லிய வாக்கியத்தினிமித்தம் அதிகமாய்த்துக்கப்பட்டு,—பவுலின் கழுத்தைக்கட்டிக்கொண்டு, அவனைமுத்தஞ்செய்தார்கள். பின்பு கப்பல்வரைக்கும் அவனுடன் போனார்கள்.

உக. அதிகாரம்.

க. பவுல் யெரூஷலேமுக்குப்போகப் புறப்படல்: எ. வழியிலே சிலரை உபசரித்தல், பிலிப்பின் வீட்டில் தங்கல்: ஐ. யெரூஷலேயிற்சேர்ந்து ஆசரணசெய்தல்: உ. சனங்களுக்குள்ளே கலகமுண்டாதல்: ஈ. பவுல் சேபதியினால் விடுவிக்கப்பட்டு, சனங்களிடத்திற் பேச உத்தரவுபெறல்.

நாங்கள், அவர்களை விட்டுப்பிரிந்து துறைபெயர்ந்தபின்பு, நேராய்ஒடிக்கோஸ்தீவையும், மறுநாளில் உரோது தீவையுஞ்சேர்ந்து, அதினின்று பத்தேரா பட்டினத்திற் சேர்ந்து,—அங்கே பேனிக்கேதேசத்திற்குப்போக ஆயத்தமாயிருந்த கப்பலைக்கண்டு, அதில் ஏறிப்போய்,—குப்புருதீவைக்கண்டு, அதை இடதுபுறமாகவிட்டு ஓரியவுக்கு ஓடி, தீயநகரத்தில் அவர்கள் கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியிருந்ததினால் அவ்விடத்திலிறங்கி, அங்கேசேஷரைக்கண்டு ஏழுநாள் தங்கினோம்.—அவர்கள் ஆவியினால் ஏவப்பட்டு, நீர் யெரூஷலேமுக்குப்போகலாகாதென்று பவுலுடனே சொன்னார்கள்.—நாங்கள் அந்நாட்களைக்கழித்துப்புறப்பட்டுப்போனபொழுது, அவர்களெல்லாரும் மனைவிகளோடும், பிள்ளைகளோடும் நகரத்திற்குப்புறம்பே எங்களைவழிவிட்டார்கள்: கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டுப் பிரார்த்தனைபண்ணினோம்.—பின்பு நாங்கள் ஒருவரை ஒருவர் வினவிக்கொண்டு கப்பல் ஏறினோம்; அவர்களுந் தங்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டார்கள்.—நாங்கள் தீயநகரத்தை விட்டுப்பித்தோலேமாய்க்குப்போய், ஒட்டத்தை முடித்து, சகோதரரைவாழ்த்தி, ஒருநாள் அவர்களிடத்தில் தங்கினோம்.—மறுநாளிலே பவுலின் கூட்டமாகிய நாங்கள் புறப்பட்டுச் சேசாரியா நகரத்திற்குப் போய், ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னுஞ் சுவீசேஷனுடைய வீட்டிற் சென்று, அவ்விடத்தில் தங்கினோம்.—அவனுக்குண்டான குமாரத்திகளாகிய நாலு கன்னிகள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்கள்.—நாங்கள் அங்கே அநேகநாள் தங்கினோம், அகாபென்றுபேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசியுடையவனின் வந்திருந்தான்.—அவன் எங்களிடத்தில் வந்து, பவுலின் அரைக்கச்சை எடுத்து, தனக்கையுங் கால்களையுங் கட்டிக்கொண்டு, இந்தக் கச்சையுடையவனை யெரூஷலேயிலுள்ள யூதரீயுவீதமாய்க் கட்டி, அந்நியதேசத்தாருடையகைகளில் ஒப்பிப்பார்களைன்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறாரென்றான்.—இவைகளை நாங்கள் கேட்டமாதிரித்தல், யெரூஷலேமுக்குப்போக வேண்டாமென்று நாங்களும், அவ்விடத்துச்சனங்களும் அவனைவேண்டிக்கொண்டோம்.—அதற்குப்பவுல் உத்தரமாக, நீங்கள் அழுதுஎன்றெஞ்சத்தைப்பிளக்கவேண்டியதென்று, யெரூஷலேயிலே கர்த்தராகிய யேசுவின் நாமத்தினிமித்தம் நான் கட்டப்படுவதற்குமாதிரியல்ல, என்பிராணனை ஒப்பிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேனென்றான்.—அவன் உடன்படாதபடியிசுனால், கர்த்தருடைய சித்தத்தின்படி ஆக்ககடவதென்று சொல்லி நாங்கள் அமைவாயிருந்தோம்.—அந்நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாணத்திற் குரிய பொருள்களைச் சேர்த்துக்கொண்டு யெரூஷலேமுக்குப்போனோம்.—சேசாரியா நகரத்திலுள்ள சீஷரிற் சிலர் எங்களுடனே வந்து, குப்புருதீவானும், நெடுங்காலஞ் சீஷையிருந்தவனுமாகிய மிலாசேனிடத்தில் தங்கும்படி எங்களை அழைத்தார்கள்.—நாங்கள் யெரூஷலேயிற் சேர்ந்தபொழுது, சகோதரர் எங்களைச்சந்தோஷத்தோடே ஏற்றுக்கொண்டார்கள்.—மறுநாளிலே பவுல் யெசு எங்களுடனே யாக்கோபிடத்திற்சேர்ந்தான்; முதியோரெல்லாரும் அவ்விடத்திற் கூடிவந்தார்கள்.—அவர்களுக்கு அவன் வாழ்த்துதல்செய்து, பின்பு தனது ஊழியத்தினால் தேவன் அந்நியதேசத்தாருக்குள்ளே செய்தவைகளை ஒவ்வொன்றாக விவரித்தான்.—அவர்கள் கேட்டுக் கர்த்தரை ஸ்தோத்திரம்பண்ணி, பின்பு இவனைநோக்கி, சகோதரனே, யூதரில் அநேகர் விசுவாசிகளானதைப்பார்த்திருக்கிறாயே; இவர்களெல்லாரும் வேதமுறைமைகளில் மகா பிரியர்,—அந்நியதேசத்தாருக்குள் இருக்கிற யூதர் எல்லாருத்தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்

டத்தில் தங்கினோம்.—மறுநாளிலே பவுலின் கூட்டமாகிய நாங்கள் புறப்பட்டுச் சேசாரியா நகரத்திற்குப் போய், ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னுஞ் சுவீசேஷனுடைய வீட்டிற் சென்று, அவ்விடத்தில் தங்கினோம்.—அவனுக்குண்டான குமாரத்திகளாகிய நாலு கன்னிகள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்கள்.—நாங்கள் அங்கே அநேகநாள் தங்கினோம், அகாபென்றுபேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசியுடையவனின் வந்திருந்தான்.—அவன் எங்களிடத்தில் வந்து, பவுலின் அரைக்கச்சை எடுத்து, தனக்கையுங் கால்களையுங் கட்டிக்கொண்டு, இந்தக் கச்சையுடையவனை யெரூஷலேயிலுள்ள யூதரீயுவீதமாய்க் கட்டி, அந்நியதேசத்தாருடையகைகளில் ஒப்பிப்பார்களைன்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறாரென்றான்.—இவைகளை நாங்கள் கேட்டமாதிரித்தல், யெரூஷலேமுக்குப்போக வேண்டாமென்று நாங்களும், அவ்விடத்துச்சனங்களும் அவனைவேண்டிக்கொண்டோம்.—அதற்குப்பவுல் உத்தரமாக, நீங்கள் அழுதுஎன்றெஞ்சத்தைப்பிளக்கவேண்டியதென்று, யெரூஷலேயிலே கர்த்தராகிய யேசுவின் நாமத்தினிமித்தம் நான் கட்டப்படுவதற்குமாதிரியல்ல, என்பிராணனை ஒப்பிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேனென்றான்.—அவன் உடன்படாதபடியிசுனால், கர்த்தருடைய சித்தத்தின்படி ஆக்ககடவதென்று சொல்லி நாங்கள் அமைவாயிருந்தோம்.—அந்நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாணத்திற் குரிய பொருள்களைச் சேர்த்துக்கொண்டு யெரூஷலேமுக்குப்போனோம்.—சேசாரியா நகரத்திலுள்ள சீஷரிற் சிலர் எங்களுடனே வந்து, குப்புருதீவானும், நெடுங்காலஞ் சீஷையிருந்தவனுமாகிய மிலாசேனிடத்தில் தங்கும்படி எங்களை அழைத்தார்கள்.—நாங்கள் யெரூஷலேயிற் சேர்ந்தபொழுது, சகோதரர் எங்களைச்சந்தோஷத்தோடே ஏற்றுக்கொண்டார்கள்.—மறுநாளிலே பவுல் யெசு எங்களுடனே யாக்கோபிடத்திற்சேர்ந்தான்; முதியோரெல்லாரும் அவ்விடத்திற் கூடிவந்தார்கள்.—அவர்களுக்கு அவன் வாழ்த்துதல்செய்து, பின்பு தனது ஊழியத்தினால் தேவன் அந்நியதேசத்தாருக்குள்ளே செய்தவைகளை ஒவ்வொன்றாக விவரித்தான்.—அவர்கள் கேட்டுக் கர்த்தரை ஸ்தோத்திரம்பண்ணி, பின்பு இவனைநோக்கி, சகோதரனே, யூதரில் அநேகர் விசுவாசிகளானதைப்பார்த்திருக்கிறாயே; இவர்களெல்லாரும் வேதமுறைமைகளில் மகா பிரியர்,—அந்நியதேசத்தாருக்குள் இருக்கிற யூதர் எல்லாருத்தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம்பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்

(கூச) அதி.யெ.கூ. க.கொரி.ச.யெ. க.தெச.உ.கூ. உ.தெச.கூ.அ. (கூடு) ரோ.யெ.கூ. க.கொரி.கூ.யெ. உ.கொரி.யெ.கூ.யெ. எபே.ச.உ.அ. க.தெச.ச.யெ. உ.தெச.கூ.அ. (கூசு) அதி.எ.கூ.யெ. (கூஎ) அதி.ச.யெ.யெ. (கூஅ) வச.உ.கூ.—(உக. அதி. ச.) வச.யெ. அதி.உ.யெ.உ.கூ. (கூ) அதி.உ.யெ.கூ. (சு) யோவா.க.யெ. (அ) எபே.ச.யெ.கூ. உ.தீமோ.ச.கூ. அதி.ச.கூ. (கூ) யோவே.உ.உ.அ. (யெ) அதி.யெ.உ.அ. (யெ) வச.கூ. அதி.உ.யெ.உ.கூ. (யெ) அதி.உ.யெ.உ.ச. (யெ) மத.சூ.யெ. லூக்.யெ.உ. (யெ) அதி.யெ.கூ. (யெ) அதி.யெ.யெ.கூ. கலா.க.யெ. (யெ) அதி.யெ.ச.யெ. ரோ.யெ.யெ.யெ.கூ. அதி.க.யெ. (உயெ) அதி.உ.உ.கூ. ரோ.யெ.உ. கலா.க.யெ.

இவதில்லையென்று சொல்லி, இவ்வீதமாய் அவர்கள் மோசேயை விட்டுவிலகும்படி நீ உபதேசிக்கிறாயென்று இவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.—நீ இங்கே வந்தசெய்தியை இவர்கள் கேள்விப்பட்டிருக்கூட வரவார்கள், இது நிச்சயம்: ஆதலால் நாம் செய்யவேண்டியதென்ன.—நாங்கள் உனக்குச் சொல்லுகிறபடியே நீ செய்யவேண்டும்: சங்கற்பம் பண்ணினவர்களாகிய நாலுபேர் எங்களிடத்திலிருக்கிறார்கள்.—நீ அவர்களைச் சேர்த்து, அவர்களுடன் உன்னை யுஞ்சுத்திபண்ணிக்கொண்டு, அவர்கள் தலைச்செளரம் பண்ணிக்கொள்வதற்கு வேண்டிய செலவு பண்ணுவாயாக: அப்பொழுது எல்லாரும், உன்னைக் குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட செய்திகளில் ஒன்றும் உள்ளதல்லவென்றும், நீயும் வேதமுறைமைகளைக்காத்து நடக்கிறவனென்றும்தான் அறிந்துகொள்வார்கள்.—மேலும் விசுவாசிகளான அந்நியதேசத்தார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல் விக்கிரகங்களுக்கு நிவேதித்ததற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததற்கும், வேசை மார்க்கத்திற்கும் மாத்திரம் நீங்கலாயிருக்கவும் வேண்டுமென்று நாங்கள் தீர்மானம் பண்ணி, எழுதி அனுப்பியிருக்கிறோமெயென்றார்கள்.—மறுநாளிலே பவுல் அந்தமனுஷனைச் சேர்த்து, அவர்களுடைய தானுஞ்சுத்திசெய்துகொண்டு, தேவாலயத்தின் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலிகொடுக்கப்படுமளவுஞ்சுத்தமாவதற்கான நாட்களை நான் நிறைவேற்றுவேனென்று அறிவித்தான்.—அதற்கான ஏழுநாட்களும் நிறைவேறிவருகையில், ஆசியாதேசத்திலிருந்துவந்த யூதர், தேவாலயத்தில் அவனைக் கண்டு, சனங்கெல்லாரையும் மூட்டி, அவன் உடம்பேற்றை கைகளைவைத்து,—ஓ, இஸரவேலரே, உதவிசெய்யுங்கள்: இவன் சனங்களுக்கும், வேதப்பிரமாணத்திற்கும், இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறதன்றி, இந்தத் தேவாலயத்திலே கிரேக்கரையும் அழைத்துவந்து, இந்தப் பரிசுத்தஸ்தலத்தையும் அசுசிப்படுத்தினென்று சத்தமிட்டார்கள்.—முன்பு நகரத்தில் எபேசியனாகிய திரோப்பிமு பவுலுடன் இருக்கக்கண்டதினால், இவன் அவனைத் தேவாலயத்தில் அழைத்துவந்தான் என்று நினைத்தார்கள்.—அப்பொழுது நகரமெங்கும் கலகமுண்டாயிற்று, சனங்கள் கூடி ஒடிவந்து, பவுலைப்பிடித்து, தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்தார்கள்: உடனே கைவுகள் பூட்டப்பட்டன.—மேலும் அவர்கள் அவனைக்கொல்லசெய்ய வகைதேடினார்கள், அத்தருணத்திலே போர்ச்சேவகரின் சேனாபதி யெருஷலேமில்

எங்கும் கலகமுண்டாயிற்றென்று கேள்விப்பட்டிட்டு, உடனே போர்ச்சேவகரையும், தூறுபெருக்ககூட திபதிகளையுஞ்சேர்த்துக்கொண்டு, அவர்களிடத்திற்கோடினான்: சேனாபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டமாத்திரத்தில், பவுலை அடியாமல் விட்டார்கள்.—அப்பொழுது சேனாபதி சேர்ந்து, அவனைப்பிடித்து, இரண்டுசங்கிலிகளினூற கட்டச்சொல்லி, பின்பு இவன் யாவனென்றும், என்னசெய்தானென்றும் விசாரித்தான்.—சனங்களிற்சிலர் ஒருவீதமாகவும், மற்ற கூசுவர்கள் வேறொருவீதமாகவுஞ்சொல்லிச் சத்தமிட்டார்கள்: கலகத்தினிமித்தம் அவன் நிச்சயத்தை அறியக்கூடாதபடியால், அவனைக்கோட்டைக்குள் கொண்டுபோகச்சொன்னான்.—அவன் கூடுபடிகள்தேர்வதில் ஏறினபொழுது சனக்கூட்டம் பின்சென்று, “இவனை அகற்றுங்களுடன் உக்கிரசுரமாய்க்கூப்பிட்டபடியினாலே போர்ச்சேவகர் அவனைச் சமந்துகொண்டு போனார்கள்.—அவர்கள் பவுலைக்கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியிடத்தில், நான் உம்முடன் ஒருசொற்சொல்லலாமாவென்றுகேட்க, இவன், கிரேக்குபாஷை உனக்குத் தெரியுமா.—இந்த நாட்களுக்குமுன் கலகமுண்டாக்கி, நாலாயிரக்கொலைபாதகரவனத்திலே நடத்திக்கொண்டபொன் என்கிறதன் நீ அல்லவானென்று.—அதற்குப்பவுல், நான் கிலீக்கிகூசுயாநாட்டிலுள்ள கிரீத்திபெற்ற தருசு நகரத்தானாகிய யூதன்: நான் சனங்களுடன் பேசும்படி எனக்குத்தரவுகொடுக்கவேண்டுமென்று உம்மை வேண்டிக் கொள்ளுகிறேனென்றான்.—அவனுக்கு உத்தரவுகொடுத்தபின்பு, பவுல்படிகளின்மேல் நின்று கையினூற சனங்களுக்குச் சமீக்கைகாட்டினான், மிகவும் அமைதலுண்டாயிற்று. அப்பொழுது அவன் எபிரேயுபாஷையிலே பேசத்தொடங்கினான்.

உஉ. அதிகாரம்.

க. பவுல் சனங்களுக்குப் பிரசங்கம் பண்ணல்: உஉ. சனங்கள் பவுலைவிரோதித்தபொழுது சேனாபதி இவனைவிடுவதல்: கூய. அவனை அடிக்காமல்விட்டு, யூதர் சமத்தின குற்றம் விசாரிக்கச்சேனாபதி கட்டளையிடல்.

சீகோதாரும், பிதாக்களுமாகியசனங்களே, உங்களுக்கு நான் இப்பொழுது சொல்லுகிற உத்தரத்திற்குச் செவிகொடுப்பீர்களாகன்றான்.—அவன் எபிரேயுபாஷையிலேதங்களுடன் பேசுகிறதை அவர்கள்கேட்டு, அதிக அமைதலாயிருந்தார்கள்.—அதற்குப்பின் அவன், நான் யூதன், கிலீக்கிகூசுயாநாட்டிலுள்ள தருசு ஊரிற் பிறந்து, இந்த நகரத்திலே கமாலீயேலின் பாத்தண்டையில் வளர்ந்து, முன்னோர்களுடைய விதிப்பிரமாணத்

(உச) எண்.சு.உய.கூ.யு. அதி.யு.யு. (உடு) அதி.யு.உய.உய. (உச) அதி.உச.யு. எண்.சு.யு. (உஎ) அதி.உச.யு. அதி.உச.உக. (உஅ) அதி.உச.கூ. (உக) அதி.உய.ச. (கூ) அதி.உச.உக. (கூ) அதி.உக.உஎ. (கூ) வச.யு. அதி.உய.உக. (கூ) ஓர்.உக.யு. அதி.உஉ.உஉ. (கூ) அதி.கூ.சு. (கூ) அதி.கூ.யு. (சு) அதி.யு.யு. (உஉ. அதி. க.) அதி.உக. (கூ) அதி.உக.கூ. உ.கொரி.யு.உஉ. பிலி.கூ.கூ. உபா.கூ.கூ. உ.இரா.ச.கூ.யு. ஓர்.யு.கூ. அதி.கூ.சு. அதி.உச.கூ. அதி.உக.உய. கலா.க.யு.ச. ரோ.யு.உ.

திற்கேற்கப் பூரணமாய்ப்போதிக்கப்பட்டு, நீங்கெல்லாரும் இன்றைத்தினமிருக்கிற பிரகாரம், தேவனிற்பத்திவைராக்கியமுடையவனாகி, —இந்தமார்க்கத்தாரை மரணபரியந்தந்துன்பப்படுத்தி, புருஷாரையும் ஸ்திரிகளையுங்கட்டிச் சிறைச்சாலுகளில் ஒப்பித்துவந்தேன்.—அதற்கு மகா ஆசாரியனும், முதியோர்யாவருஞ்சாட்சிகள்: அவர்கள் கையிலிருந்து நான் சகோதரருக்கு நிரூபிக்கவேண்டுகொண்டு, தமஸ்கு விவிரக்கிறவர்களுந்தண்டிக்கப்படும்படி அவர்களைக்கட்டி, யெருஷலேமுக்குக் கொண்டுவருவதற்காக அவிவிடத்திற்குப்போனேன்.—நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமான பொழுது, மத்தியானகாலத்திற் சடிதியாய்வாணத்திலிருந்து மிகுந்த ஓளியுண்டாகி, என்னைச் சுற்றிப்பிரகாசித்தது.—நான் தரையிலேவிழுந்து, ஷவுலே, ஷவுலே, நீ ஏன் என்னைத்துன்பப்படுத்துகிறாயென்று என்னுடன் சொல்லிய சத்தத்தைக்கேட்டேன்.—அதற்கு நான், கர்த்தாவே, நீர் ஆரென்றேன், அவர் என்னுடனே, நீ துன்பப்படுத்துகிற நாசரேத்தாரானாயே சுவே நான் என்றார்.—எனனோடே யிருந்தவர்கள் அந்த ஓளியைக்கண்டு பயமடைந்தார்கள்; என்னுடன் பேசினவருடைய வாக்கை அவர்கள் கேட்கவில்லை.—பின்னும் நான் கர்த்தாவே, நான் என்னசெய்யவேண்டுமென்று கேட்க, கர்த்தர் என்னுடனே, நீ எழுந்து, தமஸ்குவுக்குப்போ, நீசெய்யும்படி நியமிக்கப்பட்டயாவும் அங்கே உனக்குச் சொல்லப்படுமென்றார்.—நான் அந்த ஓளியின்மகிமையினாலே பார்வையற்றுப்போனபடியால், என்னோடிருந்தவர்களாற் கைலாகுபெற்றுநடத்தப்பட்டு, தமஸ்குவிரிபோய்ச்சேர்ந்தேன்.—அங்கே வாசம்பண்ணுகிற சகல யூதராலும் நற்சாட்சிபெற்றவனும், வேதப்பிரமாணத்திற் பத்தியுள்ளவனுமாகிய அனனியாவென்னும் ஒருவன் என்சமீபத்திலவந்து நின்று, என்னை நோக்கி, —சகோதரானுகிய ஷவுலே, நீ பார்வையடைவாயாகவென்றான். அந்நேரமே நான் அவனைப்பார்த்தேன்.—பின்பு அவன், நம்முடைய முன்னோரின் தேவன் நீ தமதுசித்தத்தை அறிந்து, அந்த நீதிபரானவரைக்கண்டு, அவருடையவாக்கைக்கேட்டு, —நீகண்டு கேட்டவைகளைக் குறித்து எல்லாமனுஷருக்குஞ்சாட்சிக்கொடுக்கிறவனாயிருக்கும்படி, உன்னைத்தெரிந்துகொண்டார்.—இனித் தாமதிக்கிறதென்ன, நீ எழுந்து, கர்த்தருடைய நாமத்திற் பிரார்த்தனைபண்ணி, ஞானஸ்நானம்பெற்று, உன்பாவங்கள் நீங்கும்படி செய்வாயாகவென்றான்.—பின்பு நான் யெருஷலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்

திற்பிரார்த்தனைபண்ணுகையில், ஞானநிருஷ்டி அடைந்து அவரைத்தரிசித்தேன்.—அவர் என்னுடனே, நீ என்னைக்குறித்துச் சொல்லுஞ்சாட்சியை அவர்கள் அங்கிகரியார்கள்: ஆதலால் தாமதமில்லாமற் சீக்கிரமாய் யெருஷலேமைவிட்டுப்போவென்று சொல்ல, —அதற்கு நான், கர்த்தாவே, உம்மை விசுவாசிக்கிறவர்களை நான் காவலில்வைத்து, ஆயவங்கள் அனைத்திலும் அவர்களை அடிப்பித்திருந்ததையும், —உமக்கு இரத்தச்சாட்சியான ஸ்தேவானுடைய இரத்தஞ்சித்தப்பட்டுபொழுது நானும் அருகேநின்று, அவனைக்கொலைசெய்வதற்குச் சம்மதித்து, அவனைக்கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டதையும் இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.—அவர் என்னைநோக்கி, நீ போ: தூர உகமாய் அந்நியதேசத்தாரிடத்திற்கு உன்னை அனுப்புகிறேனென்று சொன்னாரென்றான்.—இந்தச் சேவல்வரைக்கும் அவர்கள் அவனுக்குச் செவி கொடுத்து, பின்பு இப்படிப்பட்டவனைப் பூயியிலிருந்து அகற்றவேண்டும், இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகவுஞ்சத்தமிட்டார்கள்.—அவர்கள் சத்தமிட்டு, தங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, ஆகாசத்திலே புழுதிதூற்றிக்கொண்டுவருகையில், —சேனாபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டதமன்றி, அவனுக்கு விரோதமாய் இப்படிச் சத்தமிட்டதற்குக் காரணமின்னதென்று அறியும்பொருட்டு, அவனைக் கசையினால் அடித்து விசாரிக்கவுஞ்சொன்னான்.—அவர்கள் அடவினை வார்களினாற் கட்டுகையில், பவுல் சமீபமாய் நின்ற தூறுபெருக்கதிபதியைநோக்கி, உரோமனும், நியாயம் விசாரிக்கப்பட்டாதவனுமாயிருக்கிற மனுஷனை நீங்கள் அடிக்கிறதற்கு அதிகாரமுண்டாவென்று கேட்டான்.—தூறுபெருக்கதி உகபதி அதைக்கேட்டு, சேனாபதியினிடத்திற்குப்போய், அந்தமனுஷன் உரோமன்: ஆதலால் நீர் செய்வதைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்ல, —சேனாபதி பவுலிடெனிடத்திலவந்து, நீ உரோமனா, எனக்குச்சொல்லென்றான்; அதற்கவன், அப்படித்தானென்றான்.—சேனாபதி, நான் மிகுந்த திரவியத்தினாலே, இந்த ஆதிபத்தியத்தைப்பெற்றுக்கொண்டேனென்று சொல்ல, பவுல், நான் அப்படியே பிறந்தேனென்றான்.—உடனே அவனை அடித்து உகவிசாரிக்க ஆயத்தமாயிருந்தவர்கள் அவனைவிட்டுவிடகிறார்கள்: சேனாபதியும் அவனை உரோமனென்று அறிந்து, தான் அவனைக்கட்டினதற்காக கப்பயந்தான்.—மறுநாளில் அவன் பவுலின்மேல் கூயூதரால் ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்

(ச) அதி.அ.க. பிலி.க.க. க.தீமோ.க.ய.க. (டு) லூக்.உ.உ.சுச. அதி.க.உ. (சு) அதி.க.க. (க) தானி.ய.எ. (யெ) அதி.க.ய.எ. அதி.ய.உ.உ. க.தீமோ.க.எ. (யச) அதி.உ.க.ய.க. அதி.ச.உ.ய. (யடு) அதி.க.ய.க. அதி.க.ய.டு. க.கொரி.க.க. அதி.க.ய.ச. க.கொரி.ய.க.உ.க. கலா.க.ய.உ. (யசு) அதி.உ.க.ய. எ.பி.ய.உ.உ. அதி.க.ய.ச. ரோ.ய.ய.க. (யஎ) அதி.க.உ.ச. உ.கொரி.ய.உ.உ. (யஅ) வ.ச.ய.ச. மத்.ய.ய.ச. (யக) வ.ச.ச. மத்.ய.ய.எ. (உய) அதி.எ.டு.ய. லூக்.ய.க.ச.ய. ரோ.க.க.உ. (உக) அதி.க.ய.டு. அதி.ய.க.உ.ச.ச.எ. அதி.ய.ய.சு. அதி.உ.ச.ய.எ. ரோ.க.ச. ரோ.ய.டு.ய.க. கலா.க.ய.டு.ய.க. எ.பே.க.எ.ய. க.தீமோ.உ.எ. உ.தீமோ.க.ய.க. (உஉ) அதி.உ.க.க.சு. அதி.உ.டு.உ.ச. (உடு) அதி.ய.க.க.எ.

று நிச்சயமாய் அறிய விரும்பி, அவனுடைய கட்டை அவிழப்பித்து, பிரதான ஆசாரியரையும், அவர்களுடைய மகா சங்கத்தாரெல்லாரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, பின்பு அவனைத் தாழக் கொண்டுபோய், அவனை அவர்களுக்கு முன் நிறுத்தினான்.

உக. அதிகாரம்.

க. பவுல் நியாயம்விசாரிக்கப்படல், அவனை அடிக்கும்படி மகா ஆசாரியன் கட்டளையிடல், அபவாதிகளுக்குள்ளே பேதமுண்டாதல்: உஉ. அவனைக் கொலைசெய்யும்படி நாற்பதுபேர் உடன்படல்: டுக. பவுல் அவர்கள் அபிப்பிராயத்தை அறிந்து விடுதலைபெறல்: கூக. பிலிப்பினிடத்தில் அனுப்பப்படல்.

பவுல், மகாசங்கத்தாரை உற்றுப்பார்த்து, சகோதரரே, நான் இந்நான்வரைக்கும் எவ்வத்திலும் நேர்மையான நன்மனச்சாட்சிக்கேற்கத் தேவனுக்கு முன்பாக நடந்துவந்தேனென்று சொல்ல, -மகா ஆசாரியனாகிய அன்னியா, அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி, இவன் வாயில் அடியுங்கொண்டு கட்டளையிட்டான். -அப்பொழுது பவுல் அவனுடன், சாந்துபூசப்பட்ட சவரே, தேவன் உன்னை அடிப்பார்: நியாயப்பிரமாணத்தின்படி. எனக்கு நியாயத்திர்ப்புக் கொடுக்க இருக்கிற நீ, அந்த நியாயப்பிரமாணத்திற்கு மாறாக என்னை அடிக்கச் சொல்லாமாவென்றான். -சமீபத்தில் நின்றவர்கள், தேவனுடைய மகா ஆசாரியனை நிர்த்திக்கிறாவென்றார்கள். -அதற்குப் பவுல், சகோதரரே, இவரை மகா ஆசாரியனென்று நான் அறியவில்லை: "உன் சனங்களின் அதிபதியைத் தாவுணிக்கப்படாது," என்று எழுதியிருக்கிறதே யென்றான். -அவர்களிற்கு சதுசேயர் ஒருபங்கும், பரிசேயர் ஒருபங்குமானவர்களைப் பவுல் அறிந்து, சங்கத்தாருக்குள்ளே சத்தமிட்டு, சகோதரரே, நான் பரிசேயன், பரிசேயனுடைய புத்திரன்: மரித்தோரின் உயிர்த்தெழுதலை நம்பினதிரியித்தம் நான் குற்றஞ்சுமத்தப்பட்டேனென்றான். -அவன் அப்படிச் சொன்னபொழுது, பரிசேயருக்குஞ் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாய், கூட்டம் இரண்டுபட்டது. -சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியுயில்லையென்றுஞ் சொல்லுகிறார்கள்: பரிசேயரோ, அவ்விரண்டும் உண்டென்று அறிக்கையிடுகிறார்கள். -ஆகையால் பெரிசு கூக்குரல் உண்டாயிற்று; பரிசேயரைச் சேர்ந்த வேதபாரகர் எழுந்து, இந்த மனுஷனிடத்தில் ஒரு தீங்கையுங் காணோம்: ஒரு ஆவியாயினும், ஒரு தேவதூதரையினும் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாதென்று சொல்லி வாதாடினார்கள். -யிருந்த வாக்குவாதமுண்

டானபொழுது, பவுல் அவர்களாற் பீறுண்டு போவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர்போய், அவனை அவர்களினின்றும் பலவந்தமாய் நீக்கி, கோட்டைக்குட் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். -அந்த இராத்திரியிலே கர்த்தர் பவுலினருகே நின்று, பவுலே, திடன்கொள்: நீ என்னைக்குறித்து யெருஷலேமிலே சாட்சிகொடுத்ததுபோல, உரோமையிலுஞ் சாட்சிகொடுக்கவேண்டுமென்றார். -விடியற்கால உஉ. மானபொழுது யூதரிற்சிலர் ஒன்றாய் ஆலோசனை செய்து, பவுலைத் தாங்கள் கொலைசெய்யுமளவும் புசிப்பதற்கு முடிபுதுமில்லையென்றுசபதம்பண்ணி, தங்களுக்குள்ளே கட்டுப்பாடுசெய்துகொண்டார்கள். -நாற்பதுபேருக்கு மேற்பட்டவர் டுக. கள் இப்படிச்சபத்தினுலே கட்டுப்பாடுசெய்துகொண்டார்கள். -அவர்கள், பிரதான ஆசாரி யசயரிடத்திலும் முதியோரிடத்திலும் போய், நாங்கள் பவுலைக்கொலைசெய்யுமளவும் ஒன்றையும் புசிப்பதில்லையென்று திடமாய்ச் சபதம்பண்ணிக்கொண்டோம். -ஆதலால் நீங்களும் மகா யெடுசங்கத்தாருடன் அவனுடைய காரியத்தை துட்பமாய் விசாரிக்க விரும்புகிறவர்கள் போலச்சேனாபதிக்குக்காட்டி, அவர் நாளைக்கு உங்கனிடத்திற்கு அவனைக் கொண்டுவரும்படி கேட்டுக்களாக: அவன் உங்களுக்குச்சமீபமாய் வருமுன்னே நாங்கள் அவனைக்கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போமென்றார்கள். -அந்தச் சருப்ப யெனையைப் பவுலினுடைய சகோதரியின் புத்திரன்கேட்டு, கோட்டைக்குட்போய்ப் பவுலுவுக்குச் சொன்னான். -அப்பொழுது பவுல், தூறுபேருக்க யெதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபன் சேனாபதிக்கு ஒரு காரியத்தை அறிவிக்கவிரும்புகிறான், ஆதலால் இவனை அவரிடத்திற்கொண்டு போகவேண்டுமென்றான். -அந்தப்படி அவன் இயெவனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிப்போய், காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல், என்னை அழைத்து, உமக்கு ஒரு காரியத்தைச் சொல்ல விரும்புகிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னை வேண்டிக்கொண்டானென்று சொல்ல, -சேனாபதி அவனு டுக. டைய கையைப் பிடித்துக்கொண்டு, தனித்த இடத்திற்போய், நீ எனக்கென்ன சொல்லவிரும்புகிறாயென்று கேட்டான். -அதற்கு அவன், யூ உய்தர், பவுலின் காரியத்தை துட்பமாய் விசாரிக்க விரும்புகிறவர்கள் போலவந்து, நீர் நாளைக்கு அவனை மகா சங்கத்தாரிடத்திற்குக் கொண்டுவரும்படி, உம்மைவேண்டிக்கொள்ளத் தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள், நீர் அவர்களுக்கு உடன்படலாகாது. -அவர்களில் நாற்பது சனங்க உக. ளுக்கு அதிகமானவர்கள் அவனைக்கொலைசெய்யுமளவும் புசிப்பதும், குடிப்பதும் இல்லையென்று

(உக. அதிக. க.) அதி. உச. டுக. க. கொரி. ச. ச. உ. கொரி. க. யெ. உ. கொரி. ச. உ. உ. தீமோ. க. கூ. எ. பி. யெ. க. (உ) க. இரா. உ. உ. ச. யோவா. யெ. உ. உ. (க) லேவி. யெ. கூ. இ. உ. பா. உ. இ. க. உ. யோவா. எ. இ. க. (இ) அதி. உச. யெ. யாத். உ. உ. அ. பிர. யெ. உ. உ. உ. பேதரு. உ. உ. யூதா. அ. (சு) அதி. உச. இ. பிலி. கூ. இ. அதி. உச. யெ. உ. யெ. (அ) மத். உ. உ. உ. க. (க) அதி. உ. இ. உ. இ. அதி. உ. உ. எ. யெ. யெ. யெ. அதி. இ. கூ. க. (யெ) அதி. யெ. க. (யெ) வச. உ. க. யெ. அதி. உ. இ. கூ. (உய) வச. யெ. உ.

சபதம்பண்ணிக்கொண்டு, அவனுக்காக ஒளித்தி
ருந்து, இப்பொழுது உம்முடையவாக்குத்தத்த
கிற்குக் காத்துக்கொண்டு ஆயத்தமாயிருக்கிறார்
உஉ கனென்றான்.—அப்பொழுது சேரூபதி, நீ இ
வைகளை எனக்குத் தெரிவித்ததை ஒருவருக்குஞ்
சொல்லாதிருவென்று கட்டளையிட்டு, வாவிப
உஉ னை அனுப்பினான்.—அதன்பின்பு அவன் தூறு
பேருக்கதிபதிகள் இருவரை அழைத்து, சேசாரி
யாவுக்குப் போவதற்காக இருநூறு போர்ச்சேவ
கரையும், குதிரைவீரர் எழுபதுபேரையும், இரு
நூறு வில்வீரரையும், இராத்திரியின் மூன்றாம் ம
ணிரேரத்திற்கு ஆயத்தப்படுத்துங்கனென்றும்,—
உச பவுலு ஏற்றி, பெலிக்குள் அதிபதியினிடத்திற்
கு நிருவிக்ஷனாய்க் கொண்டுபோகும்படி வா
கனங்களை ஆயத்தப்படுத்துங்கனென்றுஞ்சொன்
உஉ னதுமன்றி,—ஒருநிருபத்தில், மகா கனம்பொ
உச ருந்திய பெலிக்குள் என்னும் அதிபதிக்கு,—கி
லெளதிய இலுசீயாசெனக்கியமுண்டாக வாழ்த்
உஉ எதுதல்சொல்லி,—இந்தமனுஷனை யூதர் பிடித்துக்
கொலை செய்யப்போகிறசமயத்தில், இவன் உ
ரோமனென்றறிந்து, நான் போர்ச்சேவகருட
உஉ னை கூடப்போய், இவனைவிடுவீத்தேன்.—அ
வர்கள் இவன்மேற் சார்த்தின குற்றத்தை நான்
அறியவில்றும்பி, இவனை அவர்களுடைய மகா
உச சங்கத்திற்குக் கொண்டுபோனேன்.—இவன் பி
ராணதண்டனைக்காயினும், விலங்கிற்காயினுந்
தருந்த ஒரு குற்றமயில்லாதவனென்றும், அ
வர்களுடைய வேதத்திற்கேற்ற தருக்கங்களைக்
குறித்துக் குற்றஞ் சார்த்தப்பட்டவனென்றும் எ
னக்குத்தெரியவந்தது.—யூதர் இந்த மனுஷனுக்கு
விரோதமாய்த் துராலோசனைசெய்கிறார்களென்
பதை நான் அறிந்தபொழுது, உடனே நான்
இவனை உம்மிடத்திற்கனுப்பி, குற்றஞ்சார்த்து
கிறவர்கள் இவனுக்கு விரோதமாய்ச்சொல்லு
கிற காரியங்களை உமக்குமுன்பாகச்சொல்லும்
படி அவர்களுக்குக்கட்டளையிட்டேன். உமக்கு
கக வாழ்வுண்டாவதாகவென்றெழுதினன்.—போர்ச்
சேவகர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி பவு
லைக்கூட்டிக்கொண்டு, இராத்திரியில் அந்திப்
கஉ பத்திரி ஊருக்குப்போய்,—மறுகாளிற் குதிரைவீ
ரரை அவனுடனேகூடப்போகவிட்டு, தாங்கள்
கக கோட்டைக்குத்திரும்பினார்கள்.—அவர்கள்சே
சாரியாவிற்கேர்ந்து, நிருபத்தை அதிபதிக்குக்
கொடுத்து, பவுலையும் அவன் முன்பாகநிறுத்தினார்
கச கள்.—அதிபதி நிருபத்தை வாசித்து, நீ எந்தத்தே
சத்தானென்றுகேட்டு, கிலிக்கியாதேசத்தானென்
கஉ றறிந்து,—உன்மேற் குற்றஞ் சார்த்துகிறவர்கள்
வரும்பொழுது உன்னைக்கேட்டு விசாரிப்பே
னென்றுசொல்லி, ஏரோதின் அரமணையில் அவ
னைக்காவலில்வைக்கும்படி கட்டளையிட்டான்.

உச. அதிகாரம்.

க. பவுல் பெலிக்குசக்கு முன்பாக விசாரிக்கப்
படுகையில், அவ்வாதிகள் சாட்சியிடல்: ய. ப
வுலின் உத்தரம்: உஉ. அவனுக்குத்தீர்ப்புச்செய்
யாமல் தாமதித்தல்: உச. பவுல்பெலிக்குசக்கும்,
அவனுடையஸ்திரிக்கும் தன் விசுவாச விசே
ஷத்தைக்காட்டல்.

ஐந்து நாளுக்குப்பின்பு, மகா ஆசாரியனாகிய அ
னனியா, முதியோரோடும், வாக்குவல்லவனாகி
ய தருத்துல்லோடும் இறங்கிவந்தான், இவர்கள்
அதிபதியிடத்தில் பவுலுக்குவிரோதமாய்ப்பெரி
னார்கள்.—அவன் அழைக்கப்பட்டபொழு
து, தருத்துல்லு அவன்மேற் குற்றஞ் சமத்தம்
பொருடும்,—மகா கனம்பொருந்திய பெலிக்கு
சே, உம்மாலே நாங்கள் மிகுந்தசமாதான செனக்
கியத்தை அனுபவிக்கிறதையும், உம்முடைய இ
ராச்சிய பரிபாலனத்தினால் இத்தேசத்தாருக்கு
யோக்கியமான கிரியைகள் நடக்கிறதையும் கு
றித்து நாங்கள் எப்பொழுதும், எவ்விடத்திலும்
மிகவும் நன்றிசொல்லி அறிக்கையிடுகிறோம். நா
ன் பலவாக்குகளினாலும் உம்மைவருத்தாதபடி,
நாங்கள் சுருக்கமாய்ச்சொல்வதை நீர் உமது கா
ருணியத்தானே கேட்கும்படிவேண்டிக்கொள்
ளுகிறேன்.—பெருவாரிக் காய்ச்சல்போன்ற இந்
த மனுஷன், நசரீய மதத்தாருக்குத்தலைவனும்,
உலகத்திலெங்குமுள்ள எல்லா யூதருக்குள்ளும்
கலகம்எழுப்புகிறவனுமாகக் கண்டறிந்தோம்.—
இவன் எங்கள் தேவாலயத்தை அசுசிப்படுத்துகிற
தற்குவகைதேடினபொழுது, இவனைப்பிடித்து எ
ங்கள்வேதநூலின்படி இவனுக்கு நியாயத்தீர்ப்புக்
கொடுக்க விரும்பினோம்.—அப்பொழுது சேரூப
தியாகிய இலுசீயாவந்து, மிகுந்த பலவந்தமாய்
எங்கள் கைகளினின்றும் இவனை நீக்கிக்கொண்
டபோய்,—இவன்மேற் குற்றஞ்சார்த்துகிறவர்கள்
உம்மிடத்திலிவரும்படி கட்டளையிட்டார்: நீர்
இவர்களிடத்தில் விசாரித்தால், நாங்கள் இவன்
மேற் குற்றஞ்சார்த்துகிற காரியங்களையையும்
அறிந்தகொள்ளலாமென்றான்.—யூதர் அதற்கிசை
ய, இப்படியே இருக்கிறதென்றார்கள்.—பேசும்ப
டி அதிபதி, பவுலுக்குச் சமிகைகாட்டினபின்
பு, அவன் உத்தரமாக, அநேகவருஷம் நீர் இத்தே
சத்தாருக்கு நியாயாதிபதியாயிருக்கிறதை நான்
அறிந்து, அதிக சந்தோஷத்தோடே என் பொரு
ட்டாக உத்தரஞ்சொல்லுகிறேன்.—நான் தேவா
யக ராதனைசெய்யும்படி யெழுஷ்டெழுக்குப்போன
துமுதல் இதுவரைக்கும், பன்னிரண்டுகொள்மாத்
திரமாயினவென்று நீர் அறியலாம்.—தேவாலயத்
தில் நான் ஒருவனோடாவது தருக்கம்பண்ணின
தையும், ஆலயங்களிலாயினும், நகரத்திலாயினுஞ்
சனங்களுக்குள்ளே கலகம்பண்ணினதையும் இ

(உஎ) அதி.உச.கக. (உஅ) அதி.உஉ.கய. (உக) அதி.யஅ.யடு. அதி.உச.கக.(கய)வச.உய. அதி.உச.அ.(கச)அதி.
உச.கக.(கடு) அதி.உச.கய. மத்.உஎ.உஎ.—(உச. அதி. க.) அதி.உச.உஎ. அதி.உக.உக.யடு.கடு. (டு) ஓர்.உக.உ.
அதி.க.யக. க.பேதரு.உ.ய.யடு.(ச)அதி.உச.உஅ. யோவா.யஅ.கக.(எ)அதி.உச.கக. (அ) அதி.உக.கய. (யச)
வச.யஎ. அதி.உச.உச. அதி.உடு.அ.

யெசு வர்கள் காணவில்லை:—இப்பொழுது என்மேற் சார்த்துகிறகுற்றங்களை மெய்ப்படுத்தவுமாட்டார் யெசு கள்.—இவர்கள் கெட்டபிரிவேன்று சொல்லுகிற மார்த்தத்தின்படியே நான், நியாயப்பிரமாணத்திலும், தீர்க்கதரிசனபுத்தகங்களிலும் எழுதியிருக்கிற யாவையும் விசுவாசித்துக்கொண்டு, என்முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்யுமாறு, மரித்தோராகிய நீதிமான்களும், அநீதிமான்களுந் திரும்பவும் உயிர்த்தெழும்புவார்களென்று இவர்களும் அங்கிகரிக்கிற நம்பிக்கையைத் தேவன் மேல் வைக்கிறேனென்பதை உமக்கு யெசு அறிக்கையிடுகிறேன்.—அதினால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாகக் குற்றமற்ற மனச்சாட்சியை எப்பொழுதும் காத்துக்கொள்ளும்படி பிரயத்தினம் பண்ணுகிறேன்.—அநேக வருஷங்கள் சென்றபின்பு நான் என் தேசத்தாருக்குத் தருமப்பொருளைக் கொண்டுவரவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.—அப்பொழுது கூட்டமுங் கலகமுமில்லாமல் நான் தேவாலயத்திற் சத்தம்பண்ணியிருக்கிறவரை, ஆசியாதேசத்தாராகிய சில யூதர் என்னைக்கண்டார் யெசு கள்.—அவர்களுக்கு என்மேல் விரோதமான காரியமுண்டானால் அவர்கள் உமக்கு முன்பாக உயிர்த்தெவந்து குற்றஞ்சார்த்தவேண்டும்.—அவர்களுக்குள்ளே நான் நின்றபொழுது, மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பார்களென்பதைக் குறித்தே நான் இன்றைக்கு உங்களால் நியாயத்தீர்ப்படையும்படி நிற்கிறேனென்று சத்தமிட்டு நான் உக சொல்லிய இந்த ஒருவாக்கேயன்றி,—நான் மகாசங்கத்தாருக்கு முன்பாக நின்றபொழுது அவர்கள் வேறேதாகிலும் ஒரு குற்றத்தை என்னிடத்திற் கண்டார்களேயாகில், அதை இவர்களுக்கு உக சொல்லலாமென்றான்.—பெலிக்குஸ் அதைக்கேட்டு, இந்தமார்த்தத்தின் விருத்தாந்தத்தை விசேஷமாய் அறிந்து, சேனாபதியாகிய இலூசியாவரும் பொழுது நான் உங்களுடைய காரியத்தைத் திட்டமாய் விசாரித்துக்கொள்ளவேனென்று உக சொல்லி அவர்களை அனுப்பினான்.—பின்பு பவுலைக்கண்டிப்பில்லாமற் காவல் செய்யவும், அவனுடைய பந்து சனங்களில் எவனையும் அவனிடத்திற் போய்ச் சேவிக்கிறதற்குத் தடைபண்ணுகிறுக்கவும் தூறுபேருக்கதிபதிக்குக் கட்டளையிட்டான்.—சிலநாளாக்குப்பின்பு பெலிக்குஸ் யூதஸ்திரியாகிய தன் மனைவி தருசில்லாளுடன் வந்து, பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லல் உக கேட்டான்.—அவன் நீதியையும், இச்சை அடக்கத்தையும், பின்வரும் நியாயத்தீர்ப்பையும் குறித்து நியாயமெடுத்துப்பேசுகையில், பெலிக்குஸ் பயமடைந்து, இப்பொழுது நீ போ; எனக்குச்சா

வகாசமானபொழுது உன்னை அழைப்பிப்பேனென்றான்.—அவன், விதலைபண்ணும்படி பவுலைத் தனக்குப்பணங்கொடுப்பெனன்று நம்பியிருந்தான்: அதினிமித்தமே அவன் பலமுறை அவனை அழைப்பித்து, அவனுடன் பேசினான்.—இவ்வாறு அவருடைய சென்றபொழுது, பெலிக்குசுக்குப்பிரதியாகப்பொர்க்கியுபெஸ்துவந்தான்: அப்பொழுது பெலிக்குஸ் யூதருக்குச் சந்தோஷஞ்செய்யவிரும்பி, பவுலைக் காவலில் வைத்தபடியே விட்டுப்போனான்.

௨௫. அதிகாரம்.

௧. பெலிக்குசுக்குப் பிரதியாகப்பெஸ்து அதிபதியானபின்பு, பவுல் திரும்பவும் விசாரிக்கப்படல்: யெசு அகிரிப்பா இராசாவிடத்தில் பவுலின் விருத்தாந்தம் பெஸ்துவினால் அறிவிக்கப்படல்: உக அகிரிப்பா பெஸ்து இவர்களால் பவுல் திரும்பவும் விசாரிக்கப்படல்: அவனைக் குறித்துப் பெஸ்துத் தன் எண்ணத்தை வெளிப்படுத்தல்.

பெஸ்து அதிபத்தியத்திற்கு வந்து முன்றாட்சென்றபின்பு, சேசாரியாவினின்று யெருஷலேமுக்குப்போனான்.—அப்பொழுது மகா ஆசாரியனும், யூதரில் பிரதானசனங்களும் பவுலுக்கு விரோதமாய் அவனைடத்தில் முறையிட்டார்கள்.—வழியில் அவனைக்கொடியசெய்ய அப்பிராயங்கொண்டு, தங்கள்மேல் தயையெய்து, அவனை யெருஷலேமுக்கு அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள்.—அதற்குப்பெஸ்து, பவுல் சேசாரியாவிலே காவலில் வைக்கப்பட்டிருக்கிறானே, நானுஞ் சீக்கிரமாக அங்கேபோகிறேன்.—ஆதலால் உங்களில் திராணியுள்ளவர்கள் கூடவந்து, அந்தமனுஷனிடத்திற்குமுற்ற முண்டானால் அதை அவன்மேற் சார்த்துவார்களாவென்றான்.—அவன் பத்தெட்டுநாள் அவர்களிடத்தில் தாமஸ்த்து, பின் சேசாரியாவுக்குப்போய், மற்றநாளில் நியாயாசனத்தில் வீற்றிருந்து, பவுலைக் கொண்டுவரச்சொன்னான்.—அவன் வந்தபொழுது யெருஷலேமில்லிருந்து வந்த யூதர் சூழநின்று, அநேகம் கொடியகுற்றங்களைப் பவுலின்மேற் சார்த்தியும், அவைகளைமெய்ப்படுத்தவில்லை.—பின்பு உத்தரமாகப் பவுல், நான் யூதருடைய நியாயப்பிரமாணத்திற்காகிலும், தேவாலயத்திற்காகிலும், கைசருக்காகிலும் ஒருகுற்றமுஞ் செய்யவில்லையென்றான்.—ஆயினும் பெஸ்து யூதரைச் சந்தோஷப்படுத்த விரும்பிப் பவுலுடனே, நீ யெருஷலேமுக்குப்போய், அங்கே எனக்குமுன் இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட விரும்புகிறாயாவென்று கேட்க,—பவுல், நான் நியாயத்தீர்ப்பு அடையவேண்டி, கைசருடைய நியாயாசனத்திற்குமுன்

(யெசு) அதி.க.௨. ௨. தீமோ.க.௧. அதி.௨௬.௨௨. (யெசு) அதி.௨௬.௬. தானி.யெ.௨. யோவா.௫.௨௮,௨௯. (யெசு) அதி.௨௬.௬. (யெசு) அதி.யெ.௨௬.௧௩. ரோ.யெ.௨௫. ௨. கொரி.௮.௬. கலா.௨.௩. (யெசு) அதி.௨௬.௨௬,௨௭. (யெசு) அதி.௨௬.௧௩. (யெசு) அதி.௨௬.௬. (௨௨) வச.௭. (௨௬) அதி.௨௭.௬. (௨௬) யாத்.௨௬.௮. (௨௭) யாத்.௨௬.௨.—(௨௫. அதி. ௨.) அதி.௨௬.௬. வச.யெ. (௬) அதி.௨௬.யெ.யெ. (௭) அதி.யெ.யெ. வச.யெ. (௭) மாற்.யெ.௬. லூக்.௨௬.௨,௩. அதி.௨௬.௫.யெ. (௮) அதி.௬.யெ. (௯) அதி.௨௬.௨௭. வச.௨.௩.

பாக சிறிகிறேன்: யூதருக்கு நான் ஒரு அநியாய முஞ் செய்யவில்லை, அது உமக்கு நன்றாய்த்தெயிக ரியும்.—நான் அநியாயமுள்ளவனாயிருந்து மாணத்திற்குப் பாத்திரமானதைச் செய்தேனாகில், நான் மரிக்க மறுக்கமாட்டேன்: இவர்கள் என்மேற் சார்த்துகிறவைகளைல்லாம் வீணாயிருந்தாலோ, இவர்களிடத்தில் என்னை ஒப்பிப்பதற்கு அதிகாரம் ஒருவருக்குமில்லை. கைசருக்கு உட நான் அபயமிடுகிறேனென்றான்.—அப்பொழுது பெஸ்து ஆலோசனைக்காரருடனே பேசிக்கொண்டு, நீ கைசருக்கு அபயமிட்டாய்; கைசரிடத்திற்குப் போவாயென்று உத்தராய்சொன்னாய்.—சிலநாட்களென்றபின்பு அகிரிப்பா இராசாவும், பேர்னிக்கேயாளும் பெஸ்துவைச் சந்திப்பதற்கும்படி சேசாரியாவுக்கு வந்தார்கள்.—அங்கே அவர்கள் அநேகநாள் தங்கியபின்பு, பெஸ்து பவுலின் சங்கதியை இராசாவுக்கு விவரித்து, பெலிக்குசென்பவரார் காவலில்வைத்துவிடப்பட்டு ஒரு மனுஷனைருக்கிறான்.—நான் யெரூஷலேமில் இருந்தபொழுது பிரதானஆசாரியரும், யூதரின் முதியோரும் அவனுக்கு விரோதமாய்ப் பிராதுபண்ணி, அவனுக்குத்தண்டனைத்தீர்ப்புச் செய்யக்கேட்டுக்கொண்டார்கள்.—நான் அவர்களுக்குத்தரமாக, குற்றஞ்சார்த்தப்பட்டவன் தன்மேற் குற்றஞ் சார்த்துகிறவர்களுக்கு முன்பாக நின்று, அவர்கள் சார்த்தினகுற்றத்தைக்குறித்துத்தனக்காகப் பிரதியுத்தரஞ்சொல்லுகிறதற்கு அவன் இடம் பெறுவதற்குமுன்னே அவனைப் பிராணநாசத்திற்கு ஒப்பிப்பது உரோமருக்கு முறைய யெல்லவென்றேன்.—அந்தப்படி அவர்கள் இங்கே கூடியவந்தபொழுது, நான் சிறிதந் தாமதியாமல் மறுநாளில் நியாயசனத்திலிருந்து, அந்த மனுஷனுனைக் கொண்டுவரச்சொன்னேன்.—குற்றஞ்சார்த்தினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் ஏற்படுத்தவில்லை.—ஆயினும் தங்கள் மத்திற்கும், மரித்த யேசுவென்னும் ஒருவன் உயிரோடிருக்கிறெனன்று பவுல் சொன்னதற்குமேற்ற சிற்சில தருக்கங்களை அவனுக்குவிரோதமாகச் சொன்னவர்கள்.—அப்படிப்பட்டவைகளைக்குறித்து என்னைக்குச் சமுதாயமுண்டானபடியால், நீ யெரூஷலேமுக்குப்போய், அங்கே இவைகளைக்குறித்து நியாயம் விசாரிக்கப்பட்டு விரும்புகிறாயாவென் உகறுகேட்டேன்.—அதற்குப் பவுல், தான்மகாராசாவுக்குமுன்பாக விசாரிக்கப்படுமெனவும் நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்ட பொழுது, நான் அவனைக் கைசரிடத்திற்கு அனுப்பும் வரைக்குங் காவல்செய்யும்படி கட்டி உடனையிட்டேனென்றான்.—அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவுடன், நான் அந்தமனுஷனைக்கேட்க விரும்புகிறேனென்று சொல்ல, இவன், நாளைக் உகரு நீர் அவனைக்கேட்கலாமென்றான்.—மறுநாளில்

அகிரிப்பாவும், பேர்னிக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்தோடேவந்து, சேரூபதிகளோடும், நகரத்தின் பிரதான சனங்களோடும் நியாயஸ்தலத்திற்கு பிரவேசித்தார்கள், உடனே பெஸ்துவடைய கட்டினையிலை பவுல் கொண்டுவரப்பட்டான்.—பெஸ்து, அகிரிப்பா இராசாவே, எங்களோ உசுடே இவ்விடத்திலிருக்கிற சனங்களே, நீங்கள் காண்கிற இந்தமனுஷனைக்குறித்து யூதராகிய சனத்திரனெல்லாம் யெரூஷலேமிலும், இவ்விடத்திலும் என்னைவருந்திக்கேட்டுக்கொண்டார்கள், இவன் இனி உயிரோடிருக்கத்தகாதென்று சொல்லிச்சத்தமிட்டார்கள்.—நான், இவன் பிராணனைத் தண்டனைக்கேற்றதொன்றையுஞ் செய்யவில்லையென்று அறிந்தகிறனும், இவன் மகாராசாவுக்கு அபயமிட்டபடியினாலும் இவனை அனுப்பத்தீர்மானம் பண்ணினேன்.—இவனைக்குறித்து உகறு ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியம் ஒன்றையும் காணவில்லை. காவலுக்கு உட்பட்ட ஒருவன்பேரினுள்ள குற்றத்தைக்காட்டாமல், அவனை அனுப்புகிறது புத்தியின் மானகாரியமென்று எனக்குத் தோன்றினபடியினால்,—இவனை விசாரித்துப்பார்த்த பின்பு, உகறு எழுதத்தக்க விசேஷம் எனக்குண்டாகும்படி, இவனை உங்கள்முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா இராசாவே, உமக்குமுன்பாகவும் கொண்டுவந்தேனென்றான்.

உச. அதிகாரம்.

க. அகிரிப்பாவிடத்தில் பவுல் சொல்லிய உத்தரம்: உச. பெஸ்து அவனை மதியின்னென்று சொல்லப் பவுல் அவனுக்குச் சொல்லிய உத்தரம். பெஸ்து பவுல் குற்றமற்றவனென்று சொல்லி இராசாவிடத்திற்கு போகும்படி உத்தரவுகொடுத்தல். பின்பு அகிரிப்பா பவுலுநோக்கி, நீ உண்டாகருட்டாகப் பேசும்படி உனக்கு அனுமதிக்கிறேன். தன்னுடைய சொல்ல, பவுல் கையை நீட்டி, தன்பொருட்டாக உத்தரஞ்சொல்லத் தொடங்கினான்.—அகிரிப்பா இராசாவே, யூதர் என்மேற் சார்த்துகிற சகலகுற்றங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாகப் பிரதியுத்தரஞ்சொல்ல வந்தகிறேன், என்னைவாழ்வுடையவனென்று என்னுகிறேன்.—யூதருக்குள் உண்டான சகலமுறைமைகளையும் தருக்கங்களையும் நீர் துட்பமாய் அறிந்திருக்கிறீர்: ஆதலால் நீர் பொறுமையுடன் எனக்குச் செவிகொடுக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.—நான் வாஸிப வயதுமுதல் யெரூஷலேமில் எந்தேசத்தாருக்குள் இருந்தேன், அத்தவாலிபவயதுமுதல் நான் நடந்துவந்தவதின்னதென்று யூதர் அனைவருக்குந் தெரியும்.—நம் முடைய மார்க்கத்தின்படி, மிகவுந் திட்டமான வகுப்புக்கிசைய நான் பரிசேயனாய் நான் விட்டு வந்தேனென்று முதற்றொருடங்கி என்னை அறிந்திருக்கிறீர்கள். அவர்களுக்குச் சாட்சி

(யக) வச.உக. அதி.யக.யச. அதி.உச.க.உ. (யச) அதி.உச.உ.எ. (யக) வச.உ.க. (யச) வச.ச.க. (யஎ) வச.ச. (யக) அதி.யக.யக. (உஉ) அதி.க.யக. (உச) வச.உ.க.எ. அதி.உஉ.உஉ. (உக) அதி.உ.க.க.உ. வச.யக.யஉ.—(உச. அதி. க.) அதி.உஉ.க. பிலி.க.க.

க சொல்ல மனமிருந்தாற்சொல்லலாம்.—அகிரிப்பா இராசாவே, தேவன் நம்முடைய பிதாக்களுக்கும் அருளிச்செய்த வாக்குத்தத்தத்திற்கு ஏற்ற நம்பிக்கையினியித்தம் நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படையும்படி நிற்கிறேன்.—இரவும் பகலும் இடைவிடாமல் தேவனைச் சேவித்து வருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள்; அந்தநம்பிக்கையினியித்தமே யூதர் என்மேற் குற்றஞ் சார்த்துகிறார்கள்.—தேவன் மரித்தோரை உயிர்த்தெழும்பப்பண்ணுகிறது நம்பப்படாததென்று நீங்கள் எண்ணுகிறதெப்படியே.—முன்னே நானும், நாசரேத்தாரானுகிய யேசுவின் நாமத்திற்கு விரோதமான அநேககாரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்தேன்.—அப்படியேயெழுவுலேயிலே செய்தேன்: பிரதான ஆசாரியரிடத்தில் அதிகாரம்பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைக்காவல்லீடுகளில் அடைத்துவைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் உடன்பட்டிருந்தேன்.—அநேகமுறை நான் ஆலயங்களிலெங்கும் அவர்களைத்தண்டித்து, தூஷணிக்கும்படி அவர்களை பல்வந்தஞ்செய்தேன்; மிகவும் மூர்க்கவெறியாய்ப் புறத்தேசத்தின் பட்டணங்களவரைக்கும் அவர்களைத் தூன்பப்படுத்தினேன்.—இப்படிச்செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியரிடத்திற் பெற்ற அதிகாரத்தோடும், நிருபத்தோடும் தமஸ்குவுக்குப் போனபொழுது,—இராசாவே, வழியிலேமத்தியானத்தில், சூரியப்பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனே பிரயாணப்பட்டவர்களை யுஞ்சூழ்ந்து பிரகாசிப்பதை நான் கண்டேன்.—நாங்கனெல்லாரும் தரையிலே விழுந்தோம், அப்பொழுது ஷவுலே, ஷவுலே, ஏன் நீ என்னைத்தூன்பப்படுத்துகிறாய்; கூருக்கெதிராக உதைக்கிறது உனக்குக்கனாமென்று எபிரேயுபாஷையில் என்னுடனே சொல்லிய சத்தத்தைக் கேட்டேன்.—நான், கர்த்தாவே, நீர் ஆரென்றேன்; அதற்கு அவர், நீ தூன்பப்படுத்துகிற யேசுவே நான்.—நீ எழுந்து, காலூன்றி நிலை: நான் உன்னை ஊழியக்காரனாகவும், நீ கண்டவைகளையும் நான் உனக்கு வெளிப்படுத்துபவைகளையுஞ் சூழ்ந்துச் சாட்சியாகவும் ஏற்படுத்தும்படி உனக்குத் தரிசினையானேன்.—நான் உன் தேசத்தாரின்கைக்கும், அந்நிய தேசத்தாரின்கைக்கும் உன்னைத் தப்புவிப்பேன்.—என்னைப்பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தவான்களுக்குள்ளே சுதந்தரத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுடைய கண்ணைத் திறக்கவும், அவர்களை இருளினின்ற ஓளியினிடத்திற்கும், சாத்தானின் அதிகாரத்தினின்ற தேவனிடத்திற்குத் திருப்பவும் உன்னை அவர்களிடத்தில் அனுப்புகிறேனென்றார்.—அகிரிப்பா இராசாவே, நான் உக அந்தப்பரமதரிசனைக்குக் கீழ்ப்படாதவனாயிராமல்,—முன்பு தமஸ்குவினும், யெரூஷலேயினும், உய்யுதேயாதேசத்தின் எல்லாகளிலெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு அந்நிய தேசத்தாரிடத்திலும், அவர்களுக்கு உடன்பட்டே, தேவனிடத்திற்குத் திரும்பி, மணத்திரும்புதலுக்கற்ற கிரியைகளைச் செய்யவேண்டுமென்று பிரசுத்தப்படுத்தினேன்.—இவைகளினியித்தமே யூதர் தேவாலயம் உக தில்என்னைப்பிடித்துக்கொலைசெய்யும்படிவைக தேடினார்கள்.—ஆயினும் நான் தேவ அனுக்கிரகம் உக தைப்பெற்று, கிறிஸ்து மரணவேதனையடைந்து, மரணத்தினின்ற உயிர்த்தெழுந்தவர்களில் முத்தமையானவராயிருந்து, சுயதேசத்தாருக்கும் அந்நியதேசத்தாருக்கும் ஒளியைப்பிரசித்தம்பண்ணுவாரென்று,—தீர்க்கதரிசிகளும், மோசேயும், உக பின்வருமென்று சொல்லிய காரியங்களையன்றி, இந்நான்வரைக்குஞ்சூழியோருக்கும், பெரியோருக்கும் வேறென்றைநான் சொல்லிச்சாட்சியிடுகிறதில்லையென்றேன்.—இவ்வீதமாய்ப்பவுல் தன் உசு பொருட்டு உத்தரஞ்சொன்னபொழுது, பெஸ்து மிருத்தசத்தத்துடனே, பவுலே, நீ பிதற்றுகிறாய்; அதிக கல்வி உன்னைப் பைத்தியக்காரனாக்குகின்றதென்று சொல்ல,—அவன், மகாகனம் உடு பொருத்திய பெஸ்துவே, நான் பிதற்றுகிறவனல்ல, சத்தியமும், நற்புத்தியுமான வாக்குகளை வசனிக்கிறேன்.—இராசா இந்த விருத்தாந்தத்தை அகிரித்திருக்கிறார், இவை ஒரு மூலையிலே நடந்த காரியங்களல்ல: ஆதலால் இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவாயிராதென்று நிச்சயித்து, நான் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்.—அகிரிப்பா இராசாவே, தீர்க்கதரிசிகளை உளவிசுவாசிக்கிறீரோ; விசுவாசிக்கிறீரென்றறிந்திருக்கிறேனென்றேன்.—அப்பொழுது அகிரிப்பா உக பவுலேநோக்கி, நானும் கிறிஸ்தவனாவதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னை உடன்படுத்தினாயென்றேன்.—அதற்குப் பவுல், நீர்மாத்திரமல்ல, உக இன்று என்னைக்கேட்கிறயாவருந் கொஞ்சங்குறையவல்ல, இந்தச் சங்கிலிக்கந்தவிர, முழுவுதும் என்னைப்போலாகும்படி தேவனிடத்திலவேண்டெல் பண்ணுகிறேனென்றேன்.—இவை கூடி

பையும், பரிசுத்தவான்களுக்குள்ளே சுதந்தரத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுடைய கண்ணைத் திறக்கவும், அவர்களை இருளினின்ற ஓளியினிடத்திற்கும், சாத்தானின் அதிகாரத்தினின்ற தேவனிடத்திற்குத் திருப்பவும் உன்னை அவர்களிடத்தில் அனுப்புகிறேனென்றார்.—அகிரிப்பா இராசாவே, நான் உக அந்தப்பரமதரிசனைக்குக் கீழ்ப்படாதவனாயிராமல்,—முன்பு தமஸ்குவினும், யெரூஷலேயினும், உய்யுதேயாதேசத்தின் எல்லாகளிலெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு அந்நிய தேசத்தாரிடத்திலும், அவர்களுக்கு உடன்பட்டே, தேவனிடத்திற்குத் திரும்பி, மணத்திரும்புதலுக்கற்ற கிரியைகளைச் செய்யவேண்டுமென்று பிரசுத்தப்படுத்தினேன்.—இவைகளினியித்தமே யூதர் தேவாலயம் உக தில்என்னைப்பிடித்துக்கொலைசெய்யும்படிவைக தேடினார்கள்.—ஆயினும் நான் தேவ அனுக்கிரகம் உக தைப்பெற்று, கிறிஸ்து மரணவேதனையடைந்து, மரணத்தினின்ற உயிர்த்தெழுந்தவர்களில் முத்தமையானவராயிருந்து, சுயதேசத்தாருக்கும் அந்நியதேசத்தாருக்கும் ஒளியைப்பிரசித்தம்பண்ணுவாரென்று,—தீர்க்கதரிசிகளும், மோசேயும், உக பின்வருமென்று சொல்லிய காரியங்களையன்றி, இந்நான்வரைக்குஞ்சூழியோருக்கும், பெரியோருக்கும் வேறென்றைநான் சொல்லிச்சாட்சியிடுகிறதில்லையென்றேன்.—இவ்வீதமாய்ப்பவுல் தன் உசு பொருட்டு உத்தரஞ்சொன்னபொழுது, பெஸ்து மிருத்தசத்தத்துடனே, பவுலே, நீ பிதற்றுகிறாய்; அதிக கல்வி உன்னைப் பைத்தியக்காரனாக்குகின்றதென்று சொல்ல,—அவன், மகாகனம் உடு பொருத்திய பெஸ்துவே, நான் பிதற்றுகிறவனல்ல, சத்தியமும், நற்புத்தியுமான வாக்குகளை வசனிக்கிறேன்.—இராசா இந்த விருத்தாந்தத்தை அகிரித்திருக்கிறார், இவை ஒரு மூலையிலே நடந்த காரியங்களல்ல: ஆதலால் இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவாயிராதென்று நிச்சயித்து, நான் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்.—அகிரிப்பா இராசாவே, தீர்க்கதரிசிகளை உளவிசுவாசிக்கிறீரோ; விசுவாசிக்கிறீரென்றறிந்திருக்கிறேனென்றேன்.—அப்பொழுது அகிரிப்பா உக பவுலேநோக்கி, நானும் கிறிஸ்தவனாவதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னை உடன்படுத்தினாயென்றேன்.—அதற்குப் பவுல், நீர்மாத்திரமல்ல, உக இன்று என்னைக்கேட்கிறயாவருந் கொஞ்சங்குறையவல்ல, இந்தச் சங்கிலிக்கந்தவிர, முழுவுதும் என்னைப்போலாகும்படி தேவனிடத்திலவேண்டெல் பண்ணுகிறேனென்றேன்.—இவை கூடி

(சு)அதி.௨௬.௬. ஆதி.௬.யெ. ஆதி.௨௨.யெ. உ.சாமு.எ.யெ. ஏசா.ச.௪. ஏசா.ச.யெ. ஏரே.௨௬.௮. எசேக்.௬.௪.௨௬. தானி.௬.௨௪. மீகா.எ.௨. ரோ.யெ.௮. தீத்.௨.யெ. (எ)யாக்க.க.க. லூக்.௨.௬௭. க.தெச.௬.யெ. க.தீமோ.௮.௮. பில.௬.யெ. (க)யோவா.யெ.௨. க.தீமோ.க.யெ. (ய) அதி.௮.௬. கலா.க.யெ. அதி.௬.யெ.௨௬. (யெ) அதி.௨௨.யெ. (யெ) அதி.௬.௬. (யெ) அதி.௨௨.யெ. (யெ) ஏசா.௬.௮. லூக்.௬.௭. யோவா.௮.யெ. உ.கொரி.௪.௪. எபே.க.யெ. க.தெச.௮.௮. உ.கொரி.௬.யெ. எபே.ச.யெ. கொலோ.க.யெ. க.பேதுரு.௨.௬.௨. லூக்.௬.௭. எபே.க.யெ. கொலோ.க.யெ. அதி.௨.யெ. அதி.௨.௨.௨. (௨) அதி.௬.௨.யெ. மத்.௬.௮. அதி.௨.௬.யெ. (௨) லூக்.௨.௪.௪.௬. க.கொரி யெ.௨. கொலோ.க.யெ. வெளி.க.௮. லூக்.௨.௬. (௨) லூக்.௨.௪.௭. அதி.௨.௪. யெ. ரோ.௬.௨. யோவா.௮.௪. (௨) உ.இரா.௬.யெ. யோவா.யெ. க.கொரி.௬.௨. (௨) க.கொரி.௭.௭.

களை அவன் சொன்னபின்பு இராசாவும், அதிபதியும், பேர்னிக்கேயாளும், அவர்களுடனிருந்த நகரங்களும் எழுந்துபோகையில்,—இந்த மனுஷன் மரணத்திற்காகிலும், சங்கிலிகளுக்காகிலும் பாத்திரமானது ஒன்றையுஞ் செய்யவில்லையென்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.—
௧௨ அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவுடனே, இவன் கைசருக்கு அபயமிடாதிருந்தானால் இவனை விடுதலைபண்ணலாகுமென்றான்.

௨௭. அதிகாரம்.

க. பவுல் உரோமானகரத்திற்குப்போகப் புறப்படல்: எ. சமுத்திரத்திற் பெருங்காற்றுண்டாதல்: உக. பவுல், கப்பற்காரர் இன்னதுசெய்யவேண்டுமென்று அவர்களுக்குரைத்தல்: ௧௩. கப்பல் சேதமானபொழுது சணங்கள் கரைப்படல்.

கப்பலேறி நாங்கள் இத்தாலிதேசத்திற்குப்போகத்தீர்மானித்தபொழுது, அவர்கள், மகராசாவின்சேனையில் தூறுபேருக்கதிபதியாகிய இயூலியசென்னும் பேர்கொண்டவன் வசத்திற் பவுலையும், காவலில்வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் ஒப்பித்தார்கள்.—நாங்கள் அதிரமித்தியவின் கப்பலேறி, ஆசியாதேசத்துக்கரையோரத்தின்வழியாய்ப்போகநினைத்துப் புறப்பட்டோம்; மக்கேதோனியா தேசத்திலுள்ள தெசலோனிக்காபட்டணத்தானாகிய அரிஸ்தாரு என்னும் ஒருவன் எங்களுடன் இருந்தான்.—மறு நாளிலே சீதோன் துறையைச்சேர்ந்தோம். இயூலியசென்பவன் பவுலைப் பட்சமாய்நடத்தி, அவன்தன் சினேகிதரிடத்திற்குப்போய்த் தன்னை ஆற்றும்படி உத்தரவுகொடுத்தான்.—அவ்விடம்விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்காற்றியிருந்தபடியால் குப்புருநீவுக்கருகாகச்சென்று,—கிலிக்கியா, கப்பலியாதேசங்களின் கடலின்வழியாகப்போய், உலுக்கியாதேசத்தின் மூராவிற்கேர்ந்தோம்.—அங்கே இத்தாலிக்குப்போக ஆயத்தமாயிருந்த அலேக்குசந்திரியாக்கப்பலை, தூறுபேருக்கதிபதிகண்டு, எங்களை அதில் ஏற்றினான்.—காற்று எங்களுக்கு ஒவ்வாததாயிருந்தபடியால், நாங்கள் அநேகநாளாய் மெல்லச்சென்று, வருத்தத்தோடே கிளித்துக்கெதிரே ஓடி, கிரேத்தேதீவின் கீழ்ப்புறமான சலுலோமோனுக்கு நேராய்ப்போய்,—பிரயாசத்தோடே அதைக்கடந்து, கல்லு குடாக்கடலென்னும் ஒரு இடத்திலே சேர்ந்தோம்; இலசேயபட்டினம் அதற்குச்சமீபமாயிருந்தது.—மிசுந்த காலஞ்சென்று, உபவாச உற்சவநாளும் கழிந்துபோனபடியினால், இனித்துணிந்தோடுவது மோசமாயிருக்கையில், பவுல் அவர்களைநோக்கி, சணங்களே,—இந்தயாத்திரை, சரக்குகளுக்கும், கப்பலுக்கும்மாத்திரமல்ல, நம் முடைய சீவனுக்குக்கூட நஷ்டமும், மிசுந்தசேதமும் வருவிக்குமென்று காண்கிறேனென்றுசொல்லி எச்சரித்தான்.—தூறுபேருக்கதிபதி யகபவுலினுற் சொல்லப்பட்டவைகளிலும், மாணியியையும், கப்பலுக்கெசமானையும் அதிகமாய் நம்பினான்.—அல்லாமலும் அந்தத்துறை மழையாலத்தில் தங்குவதற்கு வசதியில்லாதபடியினால், கிரேத்தேதீவிலுள்ள தென்மேற்கேயும், வடமேற்கேயும் நோக்குகிற பெனிக்கேயென்னுந் துறை முகத்திற் சேரக்கூடாமலால், மழைகாலத்தில் தங்க அங்கேசேரும்பொருட்டு இவ்விடம் விட்டுப் புறப்படவேண்டுமென்று அநேகர் ஆலோசனை சொன்னார்கள்.—மேலுந்தென்றல் மெதுவாய் வீ யகசினபடியால், அவர்கள் தங்கள் அப்பிரயாசு சித்தியாகுமென்றெண்ணி, அவ்விடம்விட்டுக்கிரேத்தேதீவுக்கருகாய்ப்போனார்கள்.—சிலகாலஞ் சென்றபின்பு உரொகலுதோனென்னும் கடுங்காற்று அதில்மோதிற்று.—கப்பல் அதில் அகப்பட்டு, மிகு காற்றுக்கு எதிரே ஓடமாட்டாததினால் நாங்கள் கொண்டிபோகப்பட்டோம்.—அப்படிக்கிலோ யகதியாவென்னும் தீவைக்கடந்து ஓடுகையில், படவை வசப்படுத்த, மிசுந்த வருத்தமாயிருந்தது.—அதை அவர்கள் தூக்கி எடுத்தபின்பு, ஏதக்களைத் தேடி, கப்பலைச்சுற்றிக்கட்டி, பின்பு சொரிமணவிலேவிழுவாமென்றுபயந்துபாய்களைஇறக்கி, இவ்விதமாய்க்கொண்டி போகப்பட்டார்கள்.—மேலும்நாங்கள்பெருங்காற்றிலும்மழையிலும்மி யகவும் அலைவுண்டபடியால், மறுநாளிலே சிலபாரத்தை அவர்கள் கடலில் ஏறிந்தார்கள்.—மூன்றாம் யகநாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினால் எடுத்தெறிந்தோம்.—அநேக நாளாய்ச்சூரியனும், நட்சத்திரங்களும் காணப்படவில்லை, எங்களுக்குப்பெருங்காற்றும் மழையும் எதிரிட்டதினால், தப்புலொமென்ற நம்பிக்கை எல்லாம் அற்றுப்போயிற்று.—வெருகான் அவர்கள் போசனம்பண்ணியிருந்தபொழுது, பவுல் அவர்கள் மத்தியில் எழுந்து, சணங்களே, நீங்கள் என்னசொல்லுக்குச்செவிகொடுத்து, கிரேத்தேதீவைவிட்டுப் புறப்படாமல் இருந்தால் இந்தவருத்தமுஞ்சேதமும் நேரிடாதே.—ஆகிலும் இப்பொழுது திடன் உகொள்ளுக்களென்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்: கப்பலுக்குச் சேதமேயன்றி, உங்களில் ஒருவருக்கும் பிராணசேதம் வருவதில்லை.—நான் ஆதீனமாயிருந்து ஆராதனைசெய்தவருகிற உகதேவனுடைய தூதன் இன்றிரவில் என்னிடத்தில்வந்துநின்று, பவுலே, பயப்பட்டாகிரு; நீ கைசருக்குமுன்பாக நிற்கவேண்டும்.—கேள், உசு உன்னுடன்கூட யாத்திரைபண்ணுகிற யாவருக்குந் தேவன் உன்னிமித்தந்தயைசெய்தாரென்றான்.—ஆதலால் சணங்களே, திடன்கொள்ளு உகுகள்: எனக்குச்சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்குமென்று நான் தேவனை நம்புகிறேன்.—நாம் ஒரு தீவில் விழவேண்டியதாக வருமென் உகருள்.—பதினொலாம் இராத்திரியானபொழுது, நாம் உக

றுசொல்லி எச்சரித்தான்.—தூறுபேருக்கதிபதி யகபவுலினுற் சொல்லப்பட்டவைகளிலும், மாணியியையும், கப்பலுக்கெசமானையும் அதிகமாய் நம்பினான்.—அல்லாமலும் அந்தத்துறை மழையாலத்தில் தங்குவதற்கு வசதியில்லாதபடியினால், கிரேத்தேதீவிலுள்ள தென்மேற்கேயும், வடமேற்கேயும் நோக்குகிற பெனிக்கேயென்னுந் துறை முகத்திற் சேரக்கூடாமலால், மழைகாலத்தில் தங்க அங்கேசேரும்பொருட்டு இவ்விடம் விட்டுப் புறப்படவேண்டுமென்று அநேகர் ஆலோசனை சொன்னார்கள்.—மேலுந்தென்றல் மெதுவாய் வீ யகசினபடியால், அவர்கள் தங்கள் அப்பிரயாசு சித்தியாகுமென்றெண்ணி, அவ்விடம்விட்டுக்கிரேத்தேதீவுக்கருகாய்ப்போனார்கள்.—சிலகாலஞ் சென்றபின்பு உரொகலுதோனென்னும் கடுங்காற்று அதில்மோதிற்று.—கப்பல் அதில் அகப்பட்டு, மிகு காற்றுக்கு எதிரே ஓடமாட்டாததினால் நாங்கள் கொண்டிபோகப்பட்டோம்.—அப்படிக்கிலோ யகதியாவென்னும் தீவைக்கடந்து ஓடுகையில், படவை வசப்படுத்த, மிசுந்த வருத்தமாயிருந்தது.—அதை அவர்கள் தூக்கி எடுத்தபின்பு, ஏதக்களைத் தேடி, கப்பலைச்சுற்றிக்கட்டி, பின்பு சொரிமணவிலேவிழுவாமென்றுபயந்துபாய்களைஇறக்கி, இவ்விதமாய்க்கொண்டி போகப்பட்டார்கள்.—மேலும்நாங்கள்பெருங்காற்றிலும்மழையிலும்மி யகவும் அலைவுண்டபடியால், மறுநாளிலே சிலபாரத்தை அவர்கள் கடலில் ஏறிந்தார்கள்.—மூன்றாம் யகநாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினால் எடுத்தெறிந்தோம்.—அநேக நாளாய்ச்சூரியனும், நட்சத்திரங்களும் காணப்படவில்லை, எங்களுக்குப்பெருங்காற்றும் மழையும் எதிரிட்டதினால், தப்புலொமென்ற நம்பிக்கை எல்லாம் அற்றுப்போயிற்று.—வெருகான் அவர்கள் போசனம்பண்ணியிருந்தபொழுது, பவுல் அவர்கள் மத்தியில் எழுந்து, சணங்களே, நீங்கள் என்னசொல்லுக்குச்செவிகொடுத்து, கிரேத்தேதீவைவிட்டுப் புறப்படாமல் இருந்தால் இந்தவருத்தமுஞ்சேதமும் நேரிடாதே.—ஆகிலும் இப்பொழுது திடன் உகொள்ளுக்களென்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்: கப்பலுக்குச் சேதமேயன்றி, உங்களில் ஒருவருக்கும் பிராணசேதம் வருவதில்லை.—நான் ஆதீனமாயிருந்து ஆராதனைசெய்தவருகிற உகதேவனுடைய தூதன் இன்றிரவில் என்னிடத்தில்வந்துநின்று, பவுலே, பயப்பட்டாகிரு; நீ கைசருக்குமுன்பாக நிற்கவேண்டும்.—கேள், உசு உன்னுடன்கூட யாத்திரைபண்ணுகிற யாவருக்குந் தேவன் உன்னிமித்தந்தயைசெய்தாரென்றான்.—ஆதலால் சணங்களே, திடன்கொள்ளு உகுகள்: எனக்குச்சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்குமென்று நான் தேவனை நம்புகிறேன்.—நாம் ஒரு தீவில் விழவேண்டியதாக வருமென் உகருள்.—பதினொலாம் இராத்திரியானபொழுது, நாம் உக

(௧௩) அதி.௨௧.௧,௨௨. (௧௨) அதி.௨௫.யக.—(௨௭. அதி. க.) அதி.௨௫.யெ,௨௫. (௨) அதி.யக.௨௧.(௧) அதி.௨௪.௨௬. (௧) லேவி.௨௧.௨௭,௨௬. (யக) யோனா.௧.௫. (௨௬) அதி.௨௧.யக. தானி.௧.யக. ரோ.௧.யெ. உ.தீமோ.௧.௬. (௨௫) லூக்.௧.௪௫. ரோ.௪.௨யெ,௨௧. உ.தீமோ.௧.யெ. (௨௬) அதி.௨௪.௧.

கள் அதிரியாக்கடவில் அலைந்துகிரிகையில், நடுச் சாமத்திற் கப்பலாட்கள் ஒருகரை சமீபமாயிருக் ௨௮ கிறதென்று நிதானித்தார்கள்.-உடனே அவர்கள் விழுதுவிழுத்தி இருபதாபகமென்று கண்டார்கள்; சற்றப்பும் போனபொழுது திரும்பவுஞ் ௨௯ சோதித்துப் பதினைந்து பாசமென்று கண்டு,-பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, கப்பலின் பிற்பக்கத்திலிருந்த நாலு நங்கூரங்களை விட்டு, விடியற்காலத்தை அபேட்சித்திருந்தார்கள்.-கப்பல்மனுஷர் கப்பலவிட்டு ஒடிப்போக வகைதேடி, தாங்கள் கப்பலின் முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடுவது போலச் சூதுசெய்து, படகைக் கடவில் இறக்குகை ௩௧ யில்,-பவுல்தூறுசேவகருக்கதிபதியையும், போர்ச்சேவகரையும் நோக்கி, இவர்கள் கப்பலிலிராவிட்டால் நீங்கள் தப்பிப்போகமாட்டீர்களென் ௩௨ றான்.-அப்பொழுது போர்ச்சேவகர் ஒடத்தின் கயிறுகளை அறுத்து, அதைத் தாமுவிட்டார்கள்.- ௩௩ பொழுதுவிடிய, எல்லாரும் போசனம்பண்ணுவதற்குப் பவுல் அவர்களைத்தையிப்படுத்தி, நீங்கள் ஒன்றும் புசிக்காமல் பட்டினிகாத்திருந்து, ௩௪ இன்றைக்குப்பதினொன்றாநாளாயிற்றே.-ஆதலால் போசனம்பண்ணும்படி நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்: நீங்கள் தப்பிப்போவதற்கு அதுவே உதவியாயிருக்கும்: உங்கள் தலைகளிலிருந்து ஒருமயிரும் விழாதென்று சொல்லி,- ௩௫ அப்பத்தை எடுத்துக்கொண்டு, எல்லாரும் முன்னிற்கத் தேவனை ஸ்தோத்திரித்து, அதைப்பிட்டபுசிக்கத்தொடங்கினான்.-அப்பொழுது மற்றெல்லாரும் திடீன்கொண்டு புசித்தார்கள்.-கப்பலில் இருநூற்றொழுபத்தாறுபேர் இருந்தோம்.- ௩௬ திருத்தியாகப்புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக்கடவில் எறிந்து, கப்பலின் பாரத்தை இலகுவாக்கினார்கள்.-உதயானைபொழுது, இன்னதேசமென்றறியாமல் சமமானகரையுள்ள ஒரு குடாவைப்பார்த்து, அங்கேபோகக்கூடொழை அல்லிடத்திற்குக் கப்பலை ஒட்டவேண்டுமென்று யோசனையாயிருந்து,-நங்கூரங்களைக் கடவிலே கிடக்கவிட்டு, சுக்கான் கயிறுகளையுந்தளரச்செய்து, பாயைக் காற்றுக்கு விரித்துக் கரைக்கு ௪௧ நேராய் ஒடுகையில்,-இரண்டு கடல்கள் சந்திக்கும் ஒரு இடத்திற்சென்று, கப்பல் பொறுத்தது; அதின் முற்பக்கம் அசையாமல் நிலையூன்றியிருந்தது, பிற்பக்கம் அலைகளின் பலத்தினால் உடைந்ததுபோயிற்று.-காவலிலிருந்தவர்களில் ஒருவனும் நீதி ஒடிப்போகாதபடி அவர்களைக் கொலைசெய்யப் போர்ச்சேவகர் ஆலோசித்தார்கள்.- ௪௩ நூறு சேவகருக்கதிபதியோ பவுலைக் காப்பாற்றவிரும்பி, அவர்களுடைய ஆலோசனையைத்தடுத்தது, நீந்தத்தக்கவர்கள் முந்திவிழுந்து கரையேற ௪௪ வும்,-மற்றவர்களிற் சிலர் பலகைகளின்மே

லும், சிலர் கப்பல் துண்டுகள் மேலும்போய்க் கரையேறவுங் கட்டளையிட்டான். இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.

௨௮. அதிகாரம்.

௧. பவுல் முதலானவர்கள் உபதிவினுள்ள சீற்றசனங்களால் உபசரிக்கப்படல், பவுல் தன்கையினின்று சரூப்பத்தை நீக்கல்: ௭. பவுலினால் புபிலியென்னும் அதிபதி முதலானோர் சொஸ்தமாக்கப்படல்: ௮. மற்றக்கப்பலிலேறி உரோமா நகரத்திற்குப் புறப்பட்டுப்போய் வழியிலே சகோதரரைச்சந்தித்தல்: ௯. உரோமையிற் சேர்தல்: யூதருடன் பவுல் சம்பாஷித்துச் சுவீசேஷத்தைப் பிரசங்கித்தல்.

அவர்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத்தி ௧ வன்பேர் மெலித்தாவென்றறிந்தார்கள்.-அந்நி ௨ யராகிய அந்தத்திலுள்ளசனங்கள் எங்களுக்கு மிகுந்த தயை காண்பித்தார்கள்: அப்பொழுது பெய்த மழையினிமித்தமும், குளிரினிமித்தமும் அவர்கள் நெருப்புழுட்டி, எங்கள் அனைவரையும் உபசரித்தார்கள்.-பவுல் சில விறகுகளை ௩ வாரி அந்த நெருப்பின்மேற் போடுகையில், ஒரு விரியன் அனலுறைத்துப் புறப்பட்டு, அவனுடைய கையைப் பற்றிக்கொண்டது.-இந்த ௪ அந்நியர் அந்தச்சுருப்பம் அவனுடைய கையிலே தொங்கக்கண்டபொழுது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச்சமுசயமில்லை, இவன் சமுத்திரத்திற்குத்தப்பிவந்தும் பழியானது இவனைச் சீலிக்கவிடவில்லையென்று தங்களுக்குள் ௫ னே சொல்லிக்கொண்டார்கள்.-அவன் அந்தச்சுருப்பத்தைத் தீயில் உதறி, ஒரு தீங்குமின்றியிருந்தான்.-அவன் வீக்கக்கொண்டு, சமதியில் மரித்து ௬ விழுவானென்று அவர்கள் பார்த்திருந்தார்கள்: நெடுநேரமாக அவர்கள் அப்படிக்காத்திருந்தும் சேதமெவ்வளவும் அவனுக்கு வராததைக்கண்டபொழுது, அவர்கள் வேறுசிறிதைக்கொண்டு, இவன் தேவனென்றார்கள்.-அந்தத்தீவுக்கதிபதியாகிய புபிலியென்னும் பெயர்கொண்டவனுடைய காணிகள் அதற்குச்சமீபமாயிருந்தன; அவன் எங்களைப் பட்சமாய் ஏற்றுக்கொண்டு, மூன்று ௮ நாள் எங்களைத்தங்கச்செய்தான்.-புபிலியினுடைய பிதா சுரத்தோடும், உதிரக்கழிச்சலோடுங் கிடந்தான்: பவுல் அவன் சமீபத்திற் போய்ப்பிரார்த்தனைபண்ணி, அவன்மேல் தன்கைகளைவைத்து, அவனைச்சொஸ்தப்படுத்தினான்.-இப்படிநடந் ௯ தபொழுது தீவிலுள்ள மற்றையிதாயித்தகாரரும் வந்து சொஸ்தமாக்கப்பட்டார்கள்.-பின்பு அவர்கள் ௧௦ எங்களை மிகவுங் கணம்பண்ணினதமன்றி, நாங்கள் கப்பல் ஏறினபொழுது எங்களுக்குவேண்டியவைகளையும் ஏற்றினார்கள்.-மூன்றுமாதஞ் ௧௧ சென்றபின்பு, தீவிலே மழைகாலத்திற்குத்தங்கியிருந்த மிதுனமென்னும் அடையாளமுடைய

(௩௪)௧.இராக.௩.௫௨.மத்.ய.௩.௫.லூக்.யெ.௭.(௩௫)௧.சாமு.௧.ய.௩. மத்.ய.௫.௩௬. மாற்.௮.௬. யோவா.௬.யெ. ௧.தீமோ. ௪.௩.௪.(௩௭)அதி.௨.௪.௧. ரோ.ய.௩.௧. ௧.பேதுரு.௩.௨.௮. (௪௧)உ.கொரி.யெ.௨.௫.(௪௪)வச.௨.௨.- (௨௮. அதி. ௧.) அதி.௨.௭.௨.௬. (௨) ரோ.௧.யெ. ௧.கொரி.யெ.யெ. கொலோ.௩.யெ. (௫) மாற்.யெ.யெ. லூக்.யெ.யெ. (௬) அதி.யெ. யெ. (௮) யாக்.௫.யெ.யெ. மாற்.௬.௫. லூக்.௪.௪.௮. ௧.கொரி.யெ.௨.௧.௨.௮. (யெ) மத்.யெ.௩. ௧.தீமோ.௫.யெ.

அலேக்குசந்திரியாவின் கப்பலிலே காங்கள் ஏறி
 ௨௨ ப்புறப்பட்டுப்போய்,—சீரக்கூல் கரத்தைச் சே
 ௨௩ ர்த்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம்.—பின்
 ௨௪ பு அவ்விடம் விட்டுச் சுற்றி ஓடி, இரேகியுவிற்
 சேர்ந்து ஒருநாட்கழித்தபின்பு, தென்றற்காற்று
 விசகையில் மறுநாளிலே புத்தேயோலிக்குப்
 ௨௫ போனோம்.—அங்கே சகோதரரைக் கண்டோம்,
 அவர்கள் எழுநாள் தங்கினிடத்திலிருக்கும்படி
 எங்களை வேண்டிக்கொண்டார்கள்: இந்தப்பிர
 காரமாகநாங்கள் உரோமானகரிக்குப்போனோம்.—
 ௨௬ நாங்கள் வந்த செய்தியைக்கேட்டு அவ்விடத்தி
 லுள்ள சகோதரரிற் சிலர் புறப்பட்டு, அப்பியு
 புரம்வரைக்கும், சிலர் மூன்றுசத்திரம்வரைக்
 ௨௭ கும் எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்: அ
 வர்களைப் பவுல் கண்டு, தேவனைத் துதித்துத்
 ௨௮ திடன்கொண்டான்.—உரோமையில் நாங்கள்
 சேர்ந்தபொழுது, துறசேவகருக்கதிபதி தன்கா
 வலிலிருந்தவர்களைச் சேனாபதிக்குட்படுத்தான்:
 தன்னைக்காத்திருக்குஞ் சேவகனுடன் தனித்தி
 ௨௯ ருக்கும்படி பவுலுக்கு உத்தரவுகிடைத்தது.—மூன்
 றுநாளைக்குப்பின்பு பவுல் யூதரிற் பிரதானமான
 வர்களைக் கூடிவரவழைத்தான்: அவர்கள் கூடி
 வந்தபொழுது அவன் அவர்களைநோக்கி, சகோ
 தரரே, கம்முடைய சனங்களுக்காயினும், முன்
 ௩௦ னோர் முறைமைக்காயினும் விரோதமானதொன்
 றையும் காண் செய்யாமலிருந்தும், காவலில்வைக்
 கப்பட்டு, யெருஷலேயிலிருந்து உரோமர்கை
 ௩௧ களில் ஒப்பிக்கப்பட்டேன்.—அவர்கள் என்னை
 கியாயம் விசாரித்தபொழுது, மரணத்திற்கேற்ற
 ஒரு குற்றமும் என்னிடத்திற் காணாதபடியினால்
 ௩௨ என்னை விடுதலையாக்க விரும்பினார்கள்.—யூதர் ம
 றுத்துப்பேசினபொழுது, காண் கைசருக்கு அ
 பயமிடுவது அவசியமென்றானர்த்தேன்; என் தே
 சத்தாரின்மேற் குற்றஞ்சார்த்தும்பொருட்டாக
 ௩௩ அப்படிச் செய்ததல்ல.—இந்தக்காரணத்தினாலே
 நாள் உங்களைக் காணவும், உங்களுடனேபே
 சவும் உங்களை அழைப்பித்தேன்: இலரவேலரின்
 கம்பிக்கையின் கிமித்தமே இந்தச்சங்கிலிகளி
 ௩௪ ன்ற கட்டப்பட்டிருக்கிறென்னொன்.—அவர்
 கள் அவனுடனே, உன்னைக்குறித்து யூதேயாவி
 னின்ற காசிதங்கள் எங்களிடத்தில் வரவுமில்
 ௩௫ லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்னைக்கு

றித்துத் தீங்கை அறிவித்ததுஞ் சொன்னதயில்
 ௩௬ லை.—எங்கும் இந்த மதத்தை விரோதித்துப்பேச
 ௩௭ கிருங்கள், அதை அறிந்திருக்கிறோம், உன் சித்
 தனையாது, இதை உன்னிடத்திலே கேட்கவி
 ௩௮ ரும்புகிறோமென்று சொல்லி,—அவர்கள் அவ உ
 னுக்கு ஒருநாள் கியமித்தார்கள், அநேகம்பேர்
 அவன் தங்கின இடத்திலே சேர்ந்தார்கள்; அ
 ௩௯ வன் காலைதொடங்கி மாலைவரைக்கும் மோசே
 யின் கியாயப்பிரமாணத்திலும், தீர்க்கதரிசிகளின்
 வாக்கியத்திலுமிருந்து, யேசுவுக்குரியவைக
 ௪௦ ளை அவர்களுக்குப்போதித்து, தேவனுடைய
 இராச்சியத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து, அ
 ௪௧ வர்களுக்கு உணர்த்தினான்.—சிலர் அவன் சொல் உ
 லியவைகளை விசுவாசித்தார்கள், சிலர் விசுவா
 சிக்கவில்லை.—இப்படி அவர்கள் ஒருவரோடொரு
 ௪௨ ருவர் ஐக்கங்கொள்ளாமற் புறப்பட்டுப்போகை
 யில் பவுல் அவர்களைநோக்கி, —“இந்தச்சனங்கள் உ
 ௪௩ கண்ணாற் காணாமலும், காதாற்கேளாமலும், மன
 திலுணராமலும், மனங்கிரும்பாமலும், என்னாற்
 ௪௪ சொஸ்தமடையாமலும் யிருக்கும்பொருட்டு, —மக் உ
 ௪௫ தபுத்தியும், கோதகாதும், திறவாத் கண்ணு
 மடையவர்களாயிருக்கிறபடியினாலே, நீங்கள் உ
 ௪௬ ற்றுக்கேட்டாலுஞ் சிந்தித்துக்கொள்ளாமலிருப்
 ௪௭ பீர்கள்; உற்றுப்பார்த்தாலும் அறியாமலிருப்பீர்
 ௪௮ கென்று இந்தச் சனங்களிடத்திற் குப்போய்ச்
 சொல்லு,” என்கிறதைப் பரிசுத்த ஆவியானவர்
 ௪௯ வசாயாதீர்க்கதரிசியைக்கொண்டு கம்முடைய
 முன்னோருடனே கண்ணாய்ச் சொன்னார்.—ஆத ௨௮
 ௫௦ லால் தேவனுடைய இராச்சிப்பு அக்கியதேசத்
 தார்களுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது, அவர்
 ௫௧ கள் அதற்குச்செவிகொடுப்பார்கள், இதை நீங்
 ௫௨ கள் அறிந்துகொள்ளுங்கென்று இந்தஒரேவா
 ௫௩ கைச்சொன்னான்.—இவைகளை அவன் சொன் உ
 ௫௪ கப்பின்பு யூதர்தங்களுக்குள்ளேயிகவுந் தருக்கம்
 ௫௫ பண்ணிக்கொண்டுபோய் விட்டார்கள்.—பின் ௨௮
 ௫௬ பு பவுல் தான் குடிக்கலிக்கு வாங்கின வீட்டில்
 ௫௭ இரண்டுவருஷமுழுதும் வாசம்பண்ணி, தன்
 ௫௮ னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,—
 ௫௯ யிருந்த தைரியத்தோடே தடையில்லாமல் தே ௧௧
 ௬௦ வனுடைய இராச்சியத்தைக்குறித்துப் பிரசங்
 ௬௧ கித்து, கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின்
 ௬௨ விசேஷங்களை உபதேசித்துக்கொண்டுவந்தான்.

(௨௧) அதி.௨௫.௨௬. (௨௨) அதி.௨௫.௨௬. (௨௩) அதி.௨௬.௨௭. (௨௪) அதி.௨௬.௨௭. (௨௫) அதி.௨௬.௨௭. (௨௬) அதி.௨௬.௨௭. (௨௭) அதி.௨௬.௨௭. (௨௮) அதி.௨௬.௨௭. (௨௯) அதி.௨௬.௨௭. (௩௦) அதி.௨௬.௨௭. (௩௧) அதி.௨௬.௨௭. (௩௨) அதி.௨௬.௨௭. (௩௩) அதி.௨௬.௨௭. (௩௪) அதி.௨௬.௨௭. (௩௫) அதி.௨௬.௨௭. (௩௬) அதி.௨௬.௨௭. (௩௭) அதி.௨௬.௨௭. (௩௮) அதி.௨௬.௨௭. (௩௯) அதி.௨௬.௨௭. (௪௦) அதி.௨௬.௨௭. (௪௧) அதி.௨௬.௨௭. (௪௨) அதி.௨௬.௨௭. (௪௩) அதி.௨௬.௨௭. (௪௪) அதி.௨௬.௨௭. (௪௫) அதி.௨௬.௨௭. (௪௬) அதி.௨௬.௨௭. (௪௭) அதி.௨௬.௨௭. (௪௮) அதி.௨௬.௨௭. (௪௯) அதி.௨௬.௨௭. (௫௦) அதி.௨௬.௨௭. (௫௧) அதி.௨௬.௨௭. (௫௨) அதி.௨௬.௨௭. (௫௩) அதி.௨௬.௨௭. (௫௪) அதி.௨௬.௨௭. (௫௫) அதி.௨௬.௨௭. (௫௬) அதி.௨௬.௨௭. (௫௭) அதி.௨௬.௨௭. (௫௮) அதி.௨௬.௨௭. (௫௯) அதி.௨௬.௨௭. (௬௦) அதி.௨௬.௨௭. (௬௧) அதி.௨௬.௨௭. (௬௨) அதி.௨௬.௨௭. (௬௩) அதி.௨௬.௨௭. (௬௪) அதி.௨௬.௨௭. (௬௫) அதி.௨௬.௨௭. (௬௬) அதி.௨௬.௨௭. (௬௭) அதி.௨௬.௨௭. (௬௮) அதி.௨௬.௨௭. (௬௯) அதி.௨௬.௨௭. (௭௦) அதி.௨௬.௨௭. (௭௧) அதி.௨௬.௨௭. (௭௨) அதி.௨௬.௨௭. (௭௩) அதி.௨௬.௨௭. (௭௪) அதி.௨௬.௨௭. (௭௫) அதி.௨௬.௨௭. (௭௬) அதி.௨௬.௨௭. (௭௭) அதி.௨௬.௨௭. (௭௮) அதி.௨௬.௨௭. (௭௯) அதி.௨௬.௨௭. (௮௦) அதி.௨௬.௨௭. (௮௧) அதி.௨௬.௨௭. (௮௨) அதி.௨௬.௨௭. (௮௩) அதி.௨௬.௨௭. (௮௪) அதி.௨௬.௨௭. (௮௫) அதி.௨௬.௨௭. (௮௬) அதி.௨௬.௨௭. (௮௭) அதி.௨௬.௨௭. (௮௮) அதி.௨௬.௨௭. (௮௯) அதி.௨௬.௨௭. (௯௦) அதி.௨௬.௨௭. (௯௧) அதி.௨௬.௨௭. (௯௨) அதி.௨௬.௨௭. (௯௩) அதி.௨௬.௨௭. (௯௪) அதி.௨௬.௨௭. (௯௫) அதி.௨௬.௨௭. (௯௬) அதி.௨௬.௨௭. (௯௭) அதி.௨௬.௨௭. (௯௮) அதி.௨௬.௨௭. (௯௯) அதி.௨௬.௨௭. (௧௦௦) அதி.௨௬.௨௭.

உரோமாநகரத்தாருக்கு

எழுதிய நிருபம்.

க. அதிகாரம்.

க. பவுலுக்கு அப்போஸ்தலப்பட்டர் தரித்தல்:
 அ. அவன் உரோமாநகரத்திற்கு சலிசேஷத்தைப் பிரசித்தப்படுத்தும்படி அங்கே போக விரும்பல்: யச. தேவ நீதியையும், ஞானத்தையும் சலிசேஷத்தினால்காட்டல்: உச. சலிசேஷத்தைப்பெறுதலாகக் செய்யுந் தீங்குகளைக் காட்டல்.
 சீர்தந்தின்படி, தாவீதின்வயிசத்திற் பிறந்தவரும், -பரிசுத்தமுடைய ஆவியின்படி, மரித்தோரிவிருந்து எழுந்ததினால் தேவனுடைய குமாரனென்று வல்லமையுடன் காண்பிக்கப்பட்டவரும், -தமது நாமத்தினியித்தஞ் சருவதேசத்தாரையும், அவர்களுக்குள் யேசுக்கிறிஸ்துவினால் அழைக்கப்பட்ட உங்கனையும் விசுவாசத்திற்கு அமைவிக்கும்பொருட்டு, -எங்களுக்குக்கிருபையும், அப்போஸ்தலப்பட்டமுங்கொடுத்தவருமாயிருக்கிற-தேவகுமாரனும், நமது கர்த்தருமாகிய யேசுக்கிறிஸ்துவைக்குறித்துத் தேவன் பரிசுத்தவேதாகமங்களிலே தமது தீர்க்கதரிசிகளின்வழியாய் முன்னேவாக்குத்தத்தம் பண்ணின சலிசேஷத்திற்குப் பிரித்தெடுக்கப்பட்டவனும், -அப்போஸ்தலனென்று அழைக்கப்பட்டவனும், யேசுக்கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய பவுல், உரோமாநகரத்திலுள்ள தேவனுக்குப்பிரியரும், அழைக்கப்பட்ட பரிசுத்தருமாகிய யாவருக்கும் எழுதிக்கொள்வது: -நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவினாலும் உங்களுக்குக்கிருபையும், சமாதானமும் உண்டாகக்கடவன. -உங்கள் விசுவாசம் உலகத்திலெங்கும் பிரசித்தமாகிபடியால், நான் உங்களை லாருக்காகவும் யேசுக்கிறிஸ்து மூலமாய் முதல்முதல் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். -நீங்கள் ஸ்திரிப்படுவதற்குச் சில ஞானவரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், -உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களுடொகடி நானும் ஆறுதலடையும்படிக்கும் உங்களைக்காணவாஞ்சையாயிருக்கிறேன். -ஆத

லால் தேவனுடைய சித்தத்தின்படி எதுவிரும்பும் இப்பொழுதே உங்களிடத்தில் வருகிறதற்கு எனக்குநல்லபிரயாணங்கிடைக்கவேண்டுமென்று எப்பொழுதும் என் பிரார்த்தனைகளில் உங்களை நினைந்து, இடைவிடாமல் வேண்டிக்கொள்ளுகிறேன். -தமது குமாரனுடைய சலிசேஷத்தில், நான் என் ஆவியினால் சேவிக்கிற தேவனே இதைக்குறித்து எனக்குச்சாட்சி. -சகோதர யுகேரே, மற்றத்தேசத்தாருக்குள்ளே நான் பலனை அடைந்தபிரகாரம் உங்களுக்குள்ளுஞ் சில பலனை அடையும்பொருட்டு, பலமுறையும் உங்களிடத்திற்குவர அப்பிரயாணங்கொண்டேன், ஆனாலும் இதுவரைக்கும் எனக்குத்தடை உண்டாயிற்றென்பதை நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. -கிரேக்கருக்கும், மற்றப்புறச்சாதிகளுக்கும், யசுக்லிமாண்களுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். -ஆதலால் உரோமாநகரத்திலுள்ள உங்களுக்கு என்னால் இயன்றளவு சலிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். -கிறிஸ்துவின் சலிசேஷத்தைக்குறித்து நான் யசுவெட்கப்படுகிறேன்: அது, முன்பு யூதரிலும், பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ, அவனுக்கு இரட்சிப்பைத் தருவதற்குத் தேவபலமுள்ளதாயிருக்கின்றதே. -"நீதிமான் விசுவாசத்தினாலே சிவத்திருப்பான்," என்றெழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினாலாகுந் தேவனுடைய நீதி, விசுவாசத்திற்கு ஏதுவாய், அதிலே வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றது. -காண்ப்படி உடாதவைகளாகிய அடிருடைய நித்தியவல்லமை, தேவத்துவம் முதலியவைகள் சிருஷ்டிக்கப்பட்டவைகளினால் உலகசிருஷ்டிதொடங்கித் தெளிவாய்க் காட்டப்பட்டிருக்கின்றன; அதினால் அவர்கள் உத்தரஞ்சொல்வதற்கு இடமில்லை. -தேவனைக்குறித்து அறியவேண்டுவதெதுவோ, அது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். -ஆதலால் சத்தியத் உயதைத்தடுத்து அடைந்துக்கொள்ளுகிற மனுஷருடைய எவ்வித துராசாரத்திற்கும், அகியாயத்திற்கும்

(க. அதி. க.) அப்.க.யெ. கலா.க.யெ. அப்.உச.க. தீ.க.க. அதி.க.உச. கலா.க.அ. (உ) அப்.உஉ.உச. க.கொரி.க.உ. க.தீமோ.க.யெ. உ.தீமோ.க.யெ. அதி.க.உச. க.கொரி.க.க. க.தெச.ச.எ. (க) மத்.க.சு.யசு. அப்.உ.க.யெ. உ.தீமோ.உ.அ. யோவா.க.யெ. கலா.ச.ச. அப்.யெ.க.உ. எபி.க.யெ.ச. அப்.க.எ. அதி.யெ.உ.அ. அப்.க.யெ. (உ) அதி.யெ.உ.க. க.கொரி.யெ.யெ. கலா.க.யெ. எபே.க.யெ. (எ) க.கொரி.க.க. உ.கொரி.க.உ. கலா.க.க. (அ) க.கொரி.க.ச. பிலி.க.ச. கொலோ.க.க.ச. க.தெச.க.உ. பிலே.க. அதி.யெ.யெ. க.தெச.க.அ. (க) அதி.யெ.உ.க. (ய) தீ.க.ச. உ.பேதுரு.க.க. (யெ) அதி.யெ.உ.க.க. க.தெச.க.யெ. யாக.ச.யெ. க.தெச.க.யெ. (யெ) அதி.க.க. உ.கொரி.க.உ.க. அப்.உஎ.உச. உ.தீமோ.க.க. (யெ) அதி.க.உச. அப்.யச.எ. க.தெச.உ.யெ. பிலி.க.யெ. (யச) க.கொரி.க.யெ. (யச) சங்.ச.யெ. மாந்.அ.க.அ. உ.தீமோ.க.அ. க.கொரி.க.யெ. ஹக்.உ.க.யெ. ஹக்.உச.ச.எ. அப்.க.உச. அப்.யெ.க.உச.ச. (யெ) அதி.யெ.உச. அபக.உச. யோவா.க.க.க. கலா.க.யெ. பிலி.க.க. எபி.யெ.க.அ. (யெ) சங்.யெ.க.க. அப்.யஎ.உஎ. (யெ) அப்.யச.யெ. யோவா.க.க. (உய) அப்.யஎ.க.யெ. எபே.க.க. கொலோ.க.க.

கும் விரோதமாய்த் தேவனுடைய கோபம் உகவானத்திலிருந்து வெளிப்படுகின்றது.—அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று புகழாமலும், நன்றியறியாமலிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணராணர்கள்; அவர்களுடைய விவேகமற்ற இருதயம் இருள் உடைய அடைந்தது.—அவர்கள் தங்களை யோசனைகளின் உடைய மகிமையை அழிவுள்ளமனுஷர், பறவைகள், மிருகங்கள், ஊர்வன முதலியவை உடையவர்களை சாயலாக மாற்றினார்கள்.—இதனியித்தம், அவர்கள் தங்கள் சுய இருதயங்களின் இச்சைகளினால் ஒருவரோடொருவர் தங்கள் சரிசரங்களைக் கணவீணப்படுத்துவதற்கு, தேவனுடன் அவர்களை அசத்தத்திற்கு ஒப்பித்தார்.—அவர்கள் தேவனுடைய சத்தியத்தைப் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகளுக்கு ஆராதனை செய்யாமற் சிருஷ்டியை ஆராதித்தார்கள், அவரே சதாகாலமுந் துதிக்கப்படத்தக்கவர். ஆமென்.—இதனியித்தம் தேவன் அவர்களை இகழ்த்தக்க இச்சைகளுக்கு ஒப்பித்தார்: அவர்களுடைய ஸ்திரிகளும் சபாவ அனுபோகத்தைச் சபாவத்திற்கு மாறான அனுபோகமாக மாற்றினார்கள்.—உஎ அதுபோலப் புருஷரும் ஸ்திரிகளைச் சபாவத்தின்படி அனுபவியாமல், தங்கள் இச்சைகளினால் ஒருவர்மேல் ஒருவர் பொங்கி, புருஷனோடே புருஷன் முறைகேடானதை நடப்பித்து, தங்கள் தங்கள் தப்பித்தத்திற்குத் தகுதியானபலனைத் தங்களிடத்தில் தாமே பெற்றுக்கொண்டார்கள்.—தேவனை அறியும் அறிவை மனதிலுந் பற்றிக்கொள்ள அவர்கள் விரும்பாததனியித்தம், தகாதவைகளைச் செய்யும்படி தேவன் அவர்களைத் தூர்ச்சிந்தனைக்கு ஒப்பித்தார்.—அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேகசமர்க்கத்தினாலும், திங்கினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும், பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், பகையினாலும் நிறைந்தவர்களும்,—புறங்கூறுகிறவர்களும், அவதூறுபண்ணுகிறவர்களும், தேவனை வெறுக்கிறவர்களும், இறுமாப்புள்ளவர்களும், அகந்தையுள்ளவர்களும், வீம்புக்காரரும், தூர்க்கிரியைகளை யுகிப்பவர்களும், பெற்றிருக்கும் கீழ்ப்படியாதவர்களும்,—விவேகமில்லாதவர்களும், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களும், சபாவ அன்பில்லாதவர்களும், மன்னியாதவர்களும், இரக்கமில்லாதவர்களுமாயிருந்தார்

கள்.—இப்படிப்பட்டவைகளைச் செய்பவர்கள் உடமரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்கிற தேவனுடைய தீர்ப்பை அவர்கள் அறிந்துந் தாங்களே அவைகளைச் செய்கிறதமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்திற் பிரியமாயுமிருக்கிறார்கள்.

உ. அதிகாரம்.

க. பாவத்தினாலே யாவரும் தண்டனைக்குள்ளாக்கப்படல்: உக. யூதருக்கும் அந்நியதேசத்தாருக்கும் வித்தியாசமில்லையெனக்காட்டல்: உஎ. ஒருவன்தான் குற்றவாளியாயிருந்து பிறருக்குப் போதிப்பது விருதாவென்ற தெரிவித்தல்: உடு. காட்டளைக்கமையாமல் விருத்ததேசனத்தினால் இரட்சிப்புக்கிடையாதெனக்காட்டல்.

ஆகையால், தீர்ப்புச்சொல்லுகிறவனே, நீ தீர்ப்புச்சொல்லுகிறதற்குக்குறிக்கிற கிரியைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களுக்குக்கொடுக்கிற தீர்ப்பினால் உன்னைத்தானே குற்றவாளியாக்குகிறாய்: ஆதலால் நீ உத்தரஞ்சொல்ல இடமில்லை.—இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவன் கொடுக்கிற நியாயத்தீர்ப்போ, சத்தியத்திற்குகிணக்கிருக்குமென்பது மக்குத்தெரியும்.—இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தண்டனைத்தீர்ப்புக்கொடுக்கிற மனுஷனே; அவைகளைச் செய்கிற நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு விலகலாமென்று நினைக்கலாமா.—அல்லது நீ மனந்திரும்பும்படி தேவனுடைய தயை உன்னை ஏவுகிறதென்ற சிந்தித்துக்கொள்ளாமல், அவருடைய தயை, பொறுமை, நீடிய பொறுமையென்னும் இவைகளின் ஐசுவரியத்தை அவமதிக்கலாமா.—கடினமும் குணப்படாததுமாகிய உன் இருதயத்தினால், நீ தேவனுடைய யதார்த்த நியாயத்தீர்ப்புவெளிப்படும் அத்தகுரோதத்தினத்திற்குக் குரோதத்தைச் சேர்த்துக்கொள்ளுகிறாய்.—அவர், ஒவ்வொருவனுக்கும் அவனவன் கிரியைகளுக்குத்தக்கதாய்,—தனராமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும், கனத்தையும், அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியசீவனையும்,—சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல் அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிற விரோதிகளுக்குக் கோபத்தையுந் குரோதத்தையும்,—முன்பு யூதரினும், பின்பு கிரேக்கரினும் தீமையைச் செய்கிற எவனுக்கும் வியாருலத்தையும், யாதனைமையையும்,—முன்பு யூதரினும், பின்பு கிரேக்கரினும் நன்மைசெய்கிற எவனுக்கும் மகிமையையும், கனத்தையும், சமாதானத்தையும்

(உக) உ. இரா. ய. எ. ய. டு. எரே. உ. ச. எபே. ச. ய. எ. ய. ய. (உஉ) எரே. ய. ய. ச. (உக) உபா. ச. ய. ச. ஏசா. ச. ய. ய. ய. உடு. எரே. உ. ய. க. எசேக். ய. ய. அப். ய. எ. உ. க. (உச) சங். ய. ய. உ. அப். எ. ச. உ. எபே. ச. ய. ய. ய. க. உ. தெச. உ. ய. க. ய. உ. க. கொரி. ச. ய. ய. க. தெச. ச. ச. க. பேதுரு. ச. க. லேவி. ய. ய. உ. உ. (உடு) க. தெச. க. க. க. யோவா. டு. உ. ய. ஏசா. ச. ச. உ. ய. எரே. ய. ய. ச. ஆமோ. உ. ச. (உஎ) லேவி. ய. ய. உ. உ. உ. க. எபே. டு. ய. உ. யூதா. ய. (உஏ) எபே. டு. ச. (உஉ) அதி. உ. உ. அதி. ச. உ. க. அதி. டு. ய. ய. ய. ஒசி. எ. க. —(உ. அதி. க.) அதி. க. ய. ய. உ. சா. மு. ய. உ. டு. ச. எ. மத். எ. க. உ. யோவா. ய. க. (ச) அதி. க. உ. க. எபே. க. ய. எபே. உ. ச. ச. அதி. க. உ. க. யாத். க. ச. ச. ஏசா. க. ய. ய. உ. பேதுரு. க. க. ய. டு. (டு) உபா. க. உ. க. ச. யாக். டு. க. (எ) யோபு. க. ச. ய. க. சங். ச. உ. ய. உ. நீதி. உ. ச. ய. உ. எரே. ய. எ. ய. மத். ய. க. உ. எ. க. கொரி. க. ய. உ. கொரி. டு. ய. வெளி. உ. உ. க. (அ) யோபு. உ. ச. ய. க. அதி. க. உ. ய. உ. தெச. க. ய. (க) ஆமோ. க. உ. லாக். ய. உ. ச. எ. ச. ய. க. பேதுரு. ச. ய. எ.

யக அளிப்பார்.—தேவனிடத்திற் பட்சபாதமில்
 யெலே.—என் சலிசேஷத்தின்படி தேவன் யே
 சுக்கிரிஸ்துவைக் கொண்டு மனுஷருடைய
 அந்தரங்கங்களைக் குறித்து நியாயத்தீர்ப்புக்கொ
 டுக்கும் அந்த நாளிலே, நியாயப்பிரமாணமில்
 லாமற் பாவஞ்செய்தவர்கள் நியாயப்பிரமாண
 யக மில்லாமல் அழிவார்கள்.—நியாயப்பிரமாணமு
 டையவர்களாய்ப் பாவஞ்செய்தவர்கள் நியாயப்
 பிரமாணத்தின்படி தீர்ப்புப் பெறுவார்கள்.—
 யச நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவ
 னுக்கு முன்பாக நீதிமாண்களல்ல, நியாயப்பி
 ரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமாண்க
 ளாகக்கப்படுவார்கள்.—நியாயப்பிரமாணமில்லாத
 புறத்தேசத்தார் இயல்பாய் நியாயப்பிரமாணத்
 தின்படி நடந்தால், நியாயப்பிரமாணமில்லாத
 வர்களாகிய அவர்களே தங்களுக்கு நியாயப்பிர
 யச மாணமாயிருக்கிறார்கள்.—அவர்களுடைய மன
 துங்கூடச்சாட்சியகெடுகிறதிலும், அவர்களு
 டைய சிந்தனைகள், குற்றமுண்டு அல்லது குற்
 றமில்லையென்று ஒன்றுக்கொன்று தீர்க்கிறதில
 லும், அவர்கள் தங்கள் இருதயங்களில் நியாயப்
 பிரமாணத்திற்கேற்ற கிரியை எழுதியிருக்கின்ற
 யெ தென்று காட்டுகிறார்கள்.—பார், நீ யூதனென்
 னும் பெயர்பெற்று, நியாயப்பிரமாணத்தைச்
 சார்ந்து, தேவனைக் குறித்துப் பெருமைபா
 யஅ ராட்டி,—நியாயப்பிரமாணத்தினால் உபதேசம்
 பெற்று, அவருடைய சித்தத்தை அறிந்து, வித்
 யக தியாசங்களைச் சோதித்து அறிகறாய்.—நியாயப்
 பிரமாணத்தினால் அறிவையுஞ் சத்தியத்தையுங்
 உய காட்டிய சட்டமுடையவளுகவும்,—நீ உண்
 னைக்குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகா
 ரத்திலுள்ளவர்களுக்கு ஒளியாகவும், அறிவீன
 ருக்குக்குருவாகவும், பாலகருக்குப் போதகக
 உக கவும் எண்ணுகிறாயே.—பிறனுக்குப்போதிக்கி
 றவளுகிய நீ, உணக்குத்தானே பொதியாமலிருக்
 கலாமா; களவு செய்யாயாகவென்று பிரசங்கிக்
 உஉ கிற நீ, களவு செய்யலாமா.—விபசாரஞ் செய்
 யாயாகவென்று சொல்லுகிற நீ, விபசாரஞ்செய்
 யலாமா; விக்கிரகங்களைவெறுக்கிற நீ, பரிசுத்தப்
 உக பொருள்களைக் கொள்ளையிடலாமா.—நியாயப்
 பிரமாணத்தைக் குறித்துப்பெருமைபாராட்டுகிற
 நீ, நியாயப்பிரமாணத்தை மீறி, தேவனைக் க
 உச னவீனம்பண்ணலாமா.—எழுதியிருக்கிற பிரகா
 ரம், புறத்தேசத்தாருக்குள் உங்களாலே தேவ

னுடைய நாமம் தூவுணிக்கப்படுகின்றது.—
 நீ நியாயப்பிரமாணத்தைக் காத்துநடந்தால், விடு
 ருத்தசேதனம் பலன் தருமே; நீ நியாயப்பிரமா
 ணத்தை மீறிநடந்தாயாகில், உன் விருத்தசேத
 னம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே.—விருத் உச
 தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்தின்
 நீதிக்கிசைய நடந்தால், அவனுடைய விருத்
 தசேதனமில்லாமை விருத்தசேதனமென்றெண்
 ணப்படுமல்லவா.—சுபாவநிலையில் விருத்தசே உஎ
 தனமில்லாமல் நியாயப்பிரமாணத்தை நிறை
 வேற்றுகிறவன், எழுத்தும் விருத்தசேதனமுமுள்
 னவனாய், நியாயப்பிரமாணத்தை மீறுகிறவருகி
 ய உண்ணைக் குற்றப்படுத்துவானல்லவா.—புறம் உஅ
 பாக யூதரையிருக்கிறவன் யூதனல்ல; புறம்பாயுள்
 ன மாயிசவிருத்தசேதனம் விருத்தசேதனமல்ல.—
 உள்ளத்தில் யூதரையிருக்கிறவனே யூதன்; எழுத் உக
 தின்படியல்ல, ஆவியின்படி இருதயவிருத்தசே
 தனமே விருத்தசேதனம்; இவனுடைய புகழ்ச்சி
 மனுஷராலல்ல, தேவனால் ஆகின்றது.

ந. அதிகாரம்.

க. யூதர் வேதத்தினாலே பலநன்மைகளைப் பெ
 ரல: க. மற்றவர்களைப்போலக் கட்டளைமீறின
 தினியித்தம் கட்டளையினால் இரட்சிப்புக்கி
 டையாதெனக்காட்டலே: உச. கட்டளையினால்
 ன்றி, விசுவாசத்தினால் நீதிமாலுக்கப்பட்டல்.
 இப்படியானால் யூதருக்குமேன்மையென்ன, வி க
 ருத்தசேதனத்தினாலே பலன்என்ன.—எவ்விதத்தி உ
 லும் மிகுதியுண்டு: விசேஷமாகத் தேவனுடைய
 யவாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்பிக்கப்பட்
 டன.—சிலர் விசுவாசியாதிருந்துமென்ன, அவர்க ன
 ளுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்
 மையை அபத்தமாக்குமா.—இல்லையே: மனுஷர் ச
 யாவரும் பொய்யராயிருந்தாலும் தேவனே உ
 ண்மைபுள்ளவர்; அப்படியே, “நீர் உம்முடைய
 வராக்குகளில் நீதிப்பாய் விளங்கி, நியாயவிசார
 ணையில் வெற்றிபெறுவீர்,” என்றெழுதியிருக்கி
 றது.—நம்முடைய அநீதி தேவனுடைய நீதி டு
 யைவினக்கினால் என்னசொல்லுவோம்; மனுஷர்
 பேசுகிற பிரகாரம் நான் பேசுகிறேன்.—கோபாக் க
 கினசெலுத்துகிற தேவன் அநியாயமுள்ளவ
 ரல்லவோ, அப்படிச்சொல்லவேகூடாது: கூடு
 மேயாகில் தேவன் உலகத்தை நியாயம்விசாரிப்
 பதெப்படி.—தேவனுக்குப் புகழ்ச்சியுண்டா எ
 க, என்பொய்யினால் அவருடைய சத்தியம் அதி

(யக) உபா.ய.யெ. உ.நாளா.யக.எ. யோபு.கச.யக. அப்.ய.கச. கலா.உ.சு. எபே.சு.க. கொலோ.க.உ.டு. க.பே
 துரு.க.யெ. (யஉ) பிர.யஉ.யக. மத்.உ.டு.கக. க.கொரி.ச.டு. வெளி.உ.ய.யஉ. யோவா.டு.உஉ. அப்.யெ.கக.
 உ.திமோ.ச.க.அ. க.பேதுரு.ச.டு. அதி.யசு.உசு. க.திமோ.க.யக. உ.திமோ.உ.அ. (யச) மத்.எ.உக. யாக்.க.உஉ.
 உ.க.உ.டு. க.யோவா.க.எ.(யஎ) மத்.க.க. யோவா.அ.கக. அதி.க.சு.எ. உ.கொரிய.க.உஉ. மீகா.க.யக. அதி.க.சு.
 ஏசா.ச.டு.உ.டு. யோவா.அ.சு.க. (யஅ) உபா.ச.அ. சங்.ாசஎ.யக.உ.ய. பிலி.க.யக. (யக) அதி.சு.யெ. உ.திமோ.க.
 யக. (உய) மத்.ய.டு.யச. யோவா.க.கச.ச.ய.சக. (உக) சங்.டு.யசு. மத்.உ.க.க. (உஉ) மல்.க.அ. (உக) வச.யெ.
 (உச) உ.சாமு.யஉ.யச. ஏசா.டு.உ.டு. எசேசு.கச.உ.ய.உக. (உடு) கலா.டு.க. (உச) அப்.ய.கச.கடு. (உஎ) மத்.யஉ.
 சக.சஉ. (உஅ) மத்.க.க. யோவா.அ.கக. அதி.க.சு.எ. கலா.ச.ய.டு. வெளி.உ.க. (உக) க.பேதுரு.க.ச.பிலி.க.
 க.கொலோ.உ.யக. அதி.எ.சு. உ.கொரி.க.சு. க.கொரி.ச.டு. உ.கொரிய.ய.ய.அ. க.தேச.உ.ச.—(க.அதி.உ.)உபா.
 ச.எ.அ. சங்.ாசஎ.யக.உ.ய. அதி.உ.ய.அ. அதி.க.சு. (க) அதி.ய.யசு. எபி.ச.உ. என்ன.உ.க.யக.அதி.க.சு. உ.திமோ.
 உ.யக. (ச) யோபு.ச.ய.அ. யோவா.க.கக. சங்.சஉ.க. சங்.ா.யசு.யக. சங்.டு.கச. (டு) அதி.சு.யக. கலா.க.ய.டு.
 (சு) ஆதி.ய.அ.உ.டு. யோபு.அ.க. யோபு.கச.யெ.

தூய்மை

கவிருத்தி அடைத்ததாலும், இனி காண் பாலி யென்று தீர்க்கப்படுவானென்.—நன்மைவரும் படிக்குத் தீமைசெய்யக்கடவோமென்று சொன் னாலுமென்ன, காங்கள் அப்படிச் செய்கிறவர்க ளென்று நிந்திக்கப்படுகிறோம், நாங்களே அப் படிப்போதிக் கிறவர்களென்று சிலர் சொல்லு கிறார்கள், அப்படிப்பட்டவர்கள்மேல் வருந் தண்டனை நீதியுள்ளது.—வேறென்ன, காங்கள் அ வர்களிலும் மேன்மையுள்ளவர்களா, எவ் வித்தினுமில்லை. யூதர், கிரேக்கர் யாவரும் பாவத் திற்குட்பட்டவர்களென்று முன் திருஷ்டாந் தப்படுத்தினோம்.—அப்படியே, “நீதிமான் ஒருவ டிக் குகிலுமில்லை.—நூனமுள்ளவன் ஒருவனுமில் லை, தேவனைத் தேடுகிறவன் ஒருவனுமில்லை.— உட எல்லாரும் நெறிதவறி ஏகமாய்க் கேடுள்ளவரா ளார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனுமில்லை.— யக் அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதவ றை; தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார் கள்; அவர்கள் உதடுகளின்கீழே விரியின்களின் டிச விஷயிருக்கின்றது:—அவர்களுடைய வாய் ச பிப்பினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கின்ற டிடு து:—அவர்களுடையகால்கள் இரத்தஞ்சிந்துகிற டிக் தற்கு விரைந்து ஒடுகின்றன:—நாசமும், கிலே சமும் அவர்களுடைய பாதைகளிலிருக்கின்ற டென் :—சமாதானத்தின் பாதையை அவர்கள் அறி டிடி யார்கள்:—அவர்களுடைய கண்களுக்கு முன் பாகத் தேவபயமேயில்லை,” என்றெழுதியிருக் டிக் கின்றது.—நியாயப்பிரமாணஞ் சொல்லுகிறதெல் லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிற வர்களுக்கே சொல்லப்பட்டிருக்கின்றனவென் டு அறிந்திருக்கிறோம்: இவ்விதமாக எந்த வாயும் மூடப்பட்டு, உலகத்தார் யாவரும் தேவனுடை உய சமுகத்திற்கு குற்றவாளிகளாவார்கள்.—இப் படி நியாயப்பிரமாணத்தினாலே பாவத்தை அ றிகிற அறிவு வருகிறபடியால், எந்தவனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தே வனுக்கு முன்பாக நீதிமானாகப்படுவதில்லை.— உட எல்லாரும் பாவஞ்செய்து, தேவனுடைய ம உட கிமையைப் பெறாமற் போனபடியினாலே, -நியா யப்பிரமாணத்தினாலும் தீர்க்கதரிசிகளினாலுஞ் சாட்சியிடப்பட்ட தேவநீதி நியாயப்பிரமாணத் திற்கு வேறும், இப்பொழுது வெளிப்பட்டிருக் டிக் கின்றது.—யேசுக்கிறிஸ்துவைப்பற்றும் விச வாசத்தினாலே தேவன் அருளும் நீதியானது, வித்தியாசியில்லாமல் எல்லாரிடமேலும் வந்து, வி

சுவாசிகளனைவருக்கும் உரித்தாரும்.—அவர்கள் உட அவருடைய கிருபையினாலே கிறிஸ்துவேசு வி ளு ள் ன மீட்பைக்கைமாறில்லாமற்பெற்று, நீ திமான் களைக்கப்படுகிறார்கள்.—தேவன், தமது உடு பொறுமையைக்காட்டின முற்காலத்திலே கடத் தபாவங்களைத் தாம் மன்னித்து விட்டதைக்குறித் து, தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாக வும், தாம் நீதியுள்ளவரும், யேசுவினிடத்தில் விசவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவரு மாக விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதி யைக் காண்பிக்கும்பொருட்டாகவும்,—அவரு உட கடைய இரத்தத்தைப்பற்றும் விசவாசத்தினற் பி ராய்ச்சித்தபலியாக அவரை ஏற்படுத்தி வைத் தார்.—மேன்மைபாராட்டவெவ்கே, அதுநீக்கப் உட பட்டதே. எந்தப்பிரமாணத்தினாலே, கிரியை யின்பிரமாணத்தினாலேயோ, அல்ல: விசவாசப் பிரமாணத்தினாலேயே.—ஆதலால் நியாயப்பிரமா உடி ணத்திற்கேற்ற கிரியைகளில்லாமல் விசவாசத்தி னாலேயே மனுஷன் நீதிமானாக்கப்படுகிறானென் டு தீர்க்கிறோம்.—அவர் யூதருக்குமாதிரிமா தே உட வன், புறத்தேசத்தாருக்குந் தேவனுயிருக்கிற ரல்லவா; புறத்தேசத்தாருக்கும் அவரே தேவன்.— விருத்தசேதனமுள்ளவர்களை விசவாசத்தினிற் டிக் தமும், விருத்தசேதனமில்லாதவர்களை விசவா சத்தினாலும் நீதிமான் களைக்குகிறவர் டிரே தே வன்.—இப்படியானால் விசவாசத்தினாலே நி டிக் யாயப்பிரமாணத்தை ஒழித்துவிடுகிறோமா, அப் படியல்லவே: நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத் துகிறோம்.

சு. அதிகாரம்.

க. விசவாசத்தினால் ஆபிரகாம் நீதிமானாகல்: க. ஆபிரகாம் விருத்தசேதனத்தினாலேயல்ல, விச வாசத்தினாலே நீதியைப்பெறல்: டிடி. விசவாசத் தினாலேதான் நீதியையாவருத்தேடுவது அவசியமெனக்காட்டல். அப்படியானால் கம்முடையபிதாவாகிய ஆபிர காம், மாமிசத்தின்படி என்னத்தைப்பெற்றுக் கொண்டான்.—ஆபிரகாம் கிரியைகளினாலே நீ திமானாக்கப்பட்டானாகில், அவன் மேன்மைபா ராட்டுகிறதற்கு இடமுண்டு; ஆனாலும் அது தே வனுக்கு முன்பாகவல்ல.—வேதவாக்கியம் என் டிக் ணத்தைச் சொல்லுகின்றது, ஆபிரகாம் தேவ னில் விசவாசம்வைத்தான், அதவே அவனுக் கு நீதியென்றெண்ணப்பட்டது.—கிரியைசெய் ச கிறவன் பெறவேண்டியகூலி, கிருபையென்றல்

(அ) அதி. டிக். உ. யி. அதி. சு. க. யி. டிக். (க) அதி. சு. உ. யி. அதி. உ. சு. வ. ச. உ. க. கலா. க. உ. உ. (டி) சங். யி. ச. உ. க. (ஃக) சங். டிக். க. எரே. டிக். க. சங். டிக். க. (யி. ச) சங். யி. எ. (யி. டிக்) நீதி. க. யி. க. ஏசா. டிக். க. எ. யி. (யி. டி) சங். க. க. (யி. க) யோ வா. யி. க. யோவா. யி. உ. டிக். யோபு. டிக். க. சங். டிக். க. எ. சே. ச. யி. க. உ. வ. ச. க. உ. க. அதி. உ. உ. (உ. யி) சங். டிக். க. க. அ. யி. க. க. கலா. உ. யி. க. எபே. உ. யி. க. தீ. க. டிக். அதி. எ. எ. (உ. க) அப். யி. டிக். க. அதி. சு. யி. க. பி. வி. க. க. எபி. யி. க. ச. யோவா. டிக். ச. க. அப். உ. க. உ. க. அதி. சு. க. க. பே. து. க. யி. (உ. உ) அதி. யி. யி. உ. கலா. க. உ. யி. க. கொ லோ. க. யி. க. (உ. க) வ. ச. க. அதி. யி. க. உ. கலா. க. உ. உ. (உ. ச) அதி. ச. யி. க. எபே. உ. யி. க. தீ. க. டிக். க. ம. த. உ. யி. உ. யி. எபே. க. யி. க. கொலோ. க. யி. ச. க. தீமோ. உ. க. எபி. க. யி. உ. க. பே. து. க. யி. யி. க. (உ. டிக்) அப். யி. க. க. யி. க. க. தீமோ. க. யி. டிக். அப். யி. எ. க. யி. எபி. க. யி. டிக். (உ. க) லேவி. யி. க. யி. க. யோவா. உ. உ. கொலோ. க. உ. யி. (உ. எ) அதி. உ. யி. எ. உ. க. கொ ரி. க. உ. க. க. எபே. உ. க. (உ. யி) அப். யி. க. க. யி. க. க. அதி. யி. க. கலா. உ. யி. க. (க. யி) அதி. யி. யி. உ. யி. க. கலா. க. யி. உ. யி. உ. யி.—(ச. அதி. சு.) ஏசா. டிக். உ. ம. த. க. க. யோவா. யி. க. க. க. உ. கொரி. யி. க. உ. உ. (உ) அதி. க. உ. யி. உ. யி. (க) ஆதி. யி. டிக். க. கலா. க. க. யா. க். உ. உ. க. (ச) அதி. யி. க. ச.

இல,கடனென்றெண்ணப்படும்.-கிரியை செய்யாமலிருந்தும் பாவியை நீதிமானுக்குகிறவர்மேல் விசுவாசிக்கிறவனுக்கு, அவனுடைய விசுவாசமே நீதியாய் எண்ணப்படும்.-அந்தப்படிதாவீது, கிரியைகளில்லாமல் தேவனான நீதிமானென்று எண்ணப்படுகிறவன் பெறும் ஆசீர்வாதத்தைக்காட்டி, "எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டனவோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டனவோ, அவர்களே வாழ்வுடைய வர்கள்.-கர்த்தாவிலும் பாவஞ்சுமத்தப்படாமலிருக்கிற மனுஷன் வாழ்வுடையவன்," என்று சொல்லியிருக்கிறான்.-இந்த ஆசீர்வாதம்விருத்தசேதனத்திற்குமாத்திரமோ, விருத்தசேதனமில்லாமலிருக்கிறோமோ; விசுவாசம் ஆபிரகாமுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்று சொல்லுகிறோமே.-

அது எப்பொழுது எண்ணப்பட்டது, அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபொழுதா, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபொழுதா; விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபொழுதல்ல, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபொழுதே.-விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதியெண்ணப்படும்பொருட்டு, அவர்களுக்கு அவன்பிதாவாயிருக்கும்படிக்கும், விருத்தசேதனத்தை அடைந்தவர்களுக்கு மாத்திரமல்ல, -நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம், விருத்தசேதனமில்லாதகாலத்திற் பெற்ற விசுவாசத்தின் அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயிருக்கிறவர்களுக்கும் பிதாவாயிருக்கும்படிக்கும் விருத்தசேதனமில்லாதகாலத்தில், விசுவாசத்தினாலாகும் நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனத்தின் அடையாளத்தைப்பெற்றான்.-ஆபிரகாம் உலகத்திற்குச் சந்தரவாளியாவானென்னும்வாக்குத்தத்தம், அவனுக்காகிலும், அவன் சந்ததிக்காகிலும் நியாயப்பிரமாணத்தினாலே கிடையாமல், விசுவாசத்தினாலாகும் நீதியினாலே கிடைத்தது.-நியாயப்பிரமாணத்தைச்சார்ந்தவர்கள் சந்தரவாளால், விசுவாசம் அபத்தமாகும், வாக்குத்தத்தமும் விருதாவாகும்.-மேலும், நியாயப்பிரமாணங்கோபாக்கினையைப் பலிக்கப்பண்ணுகின்றது: நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் கட்டளைமீறுதலுமில்லை.-ஆதலால் நியாயப்பிரமாணத்தைச்சார்ந்த சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் பிதாவாகிய ஆபிரகாமப்போல விசுவாசத்தைக்கொண்ட சந்ததியாரெல்லாருக்கும் வாக்குத்தத்தமானது நிச்சயமாகும்பொருட்டு, அது கிருபையின்மூலமாய் விசுவாசத்தினாலே வ

ரும்.-அவன் நம்பினவரும், மரித்தோரை உயிர்ப்படுத்தி, இல்லவைகளை உள்ளவைகளாகத்தோற்று விக்கிறவருமாகிய தேவனுக்கு முன்பாக, "நான் உன்னை மிகவும் அதிகமான சாதியாருக்குப் பிதாவாக ஏற்படுத்தினேன்," என்று எழுதியிருக்கிற பிரகாரமாய், ஆபிரகாம் நம்மெல்லாருக்கும் பிதாவாயிருக்கிறான்.-"இப்படியே உன் சந்ததியினருக்கும்," என்று சொல்லப்பட்ட பிரகாரம், அவன், தான் அநேக சாதியாருக்குப் பிதாவாவதை நம்புவதற்கிடமில்லா கிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.-அவன் விசுவாசம் சத்திலே பெலவீனமாயிருக்கவில்லை, ஏறக்குறை யுறுவயதான காலத்தில் அவன், தன் சரீரம் மரித்தது போலிருந்ததையும், சாரானுடைய கருப்பம் மரித்தது போலிருந்ததையும் எண்ணவில்லை:-அவிசுவாசத்தினாலே தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்துச் சந்தேகப்பட்டாமல், -தேவன் தாம் பண்ணின வாக்குத்தத்தத்தை நிறைவேற்றவல்லவரென்று நிச்சயமாய் நம்பி, தேவனுடைய மகிமை விளங்கப்பண்ணி, விசுவாசத்திலே பலவகொண்டவனானான்.-ஆதலால் அது உடையவனுக்கு நீதியாய் எண்ணப்பட்டது.-அது உடையவனுக்கு அப்படி எண்ணப்பட்டதென்பது அவன் நிமித்தம் மாத்திரம் எழுதப்படாமல், நமக்காகவும் எழுதப்பட்டது.-நம்முடைய பாவங்களை நிறுத்தியாக்குவதற்கு ஒப்பிக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்கு உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிற-நம்முடைய கர்த்தராகிய யேசுவை மரித்தோரினின்றி எழுப்பினவரிடத்தில் விசுவாசம் வைத்தால், நமக்கும் அப்படியே எண்ணப்படும்.

ஞ. அதிகாரம்.

க. விசுவாசத்தினாலே நீதிமான்களாய் எண்ணப்பட்டவர்கள் அடையும் பலனைத் தெரிவித்தல்: ஐ. ஆதாயின் வழியாய் பாவமும் மரணமும் வந்த பிரகாரம், சிறிவதுவினாலே நீதியும் நித்திய சீவனும் வருமெனக்காட்டல்.

இப்படி, விசுவாசத்தினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டபடியினால், நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து மூலமாய் தேவனிடத்திற் சமாதானம்பெற்றிருக்கிறோம்.-மேலும் விசுவாசத்தினால் அவர் மூலமாக நாம் நிலைகொண்டிருக்கிற இந்தக்கிருபையை அடைந்து, தேவன் அருளும் மகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மகிழ்ந்திருக்கிறோம்.-அதுமாத்திரமல்ல, உபத்திரவங்களிலேயும் மேன்மைபா

(இ) யோசு.உச.உ. (எ) அதி.கூ.உ.உ. (யசு) ஆதி.யெ.ய. லூக்.யசு.க. கலா.கூ.எ. (யசு) ஆதி.யெ.ச. கலா.கூ.உ.க. (யசு) கலா.கூ.யசு. (யசு) அதி.கூ.உ.ய. அதி.எ.அ.ய.யசு. க.கொரி.யெ.சு. உ.கொரி.கூ.எ.க. கலா.கூ.ய.யசு. க.யோவா.கூ.ச. (யசு) அதி.கூ.உ.ச. கலா.கூ.உ.உ. (யெ) ஏசா.சு.உ. ஆதி.யெ.சு. அதி.அ.யசு. எபே.உ.உ.சு. அதி.கூ.உ.சு. (யசு) க.கொரி.க.உ.அ. க.பேதுரு.உ.ய. ஆதி.யெ.சு. (யசு) ஆதி.யெ.யெ. எபி.யசு.யசு. (உசு) சந்.ராய்.சு. லூக்.க.கூ.எ.சு. எபி.யசு.யசு. (உசு) அதி.யெ.சு. க.கொரி.யசு.யசு. (உசு) ஏசா.சு.சு. உ.கொரி.சு.உ.சு. கலா.க.சு. எபி.கூ.உ.அ. க.பேதுரு.உ.உ.சு. க.பேதுரு.கூ.யசு. க.கொரி.யெ.யெ. க.பேதுரு.க.உ.சு. (உசு) அப்.உ.உ.சு. அப்.யசு.கூ.ய. (சு) அதி.க. ஏசா.கூ.உ.யெ. யோவா.யசு.கூ. அதி.கூ.உ.அ.கூ. எபே.உ.யசு. கொலோ.க.உ.ய. (உ) யோவா.யசு.சு. எபே.உ.யசு. எபி.ய.உ.ய. க.கொரி.யெ.க. எபி.கூ.சு. (கூ) மத்.சு.யசு.யசு. அப்.சு.சு. உ.கொரி.யசு.ய. பிலி.உ.யெ. யாக்.க.உ.யசு. க.பேதுரு.கூ.யசு.

ச ராட்டுகிறோம்.—உபத்திரவம் பொறுமையையும், பொறுமை நிச்சயத்தையும், நிச்சயம் நம்பிக்கையையும் உண்டாக்குகின்றனவென்றறிந்திருக்கிறோம்.—நமக்குக்கொடுக்கப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியினாலே, அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது:—நாம் பெலமற்றவர்களாயிருக்கையிலும், குறித்தகாலத்திற் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.—நீதிமானுக்காக ஒருவன் மரிப்பது அரிது: ஒருவேளை உதாரதையுள்ளவனுக்காக ஒருவன் மரிக்கத்தானிவான்.—நாம் பாவிகளாயிருக்கையிலும் கிறிஸ்து நமக்காக மரித்ததினால், தேவன் நம்மேல்வைத்த அன்பை விளக்கப்பண்ணுகிறார்.—இப்படி நாம் அவருடைய இரத்தத்தினால் நீதிமாண்களாக்கப்பட்டவர்களாகி, நிச்சயமாய் அவர் மூலமாகக் கோபாக்கினையினன்று இரட்சிக்கப்படுவோம்.—நாம் அவருக்குச் சத்தருக்களாயிருக்கையில், அவர் குமாரனுடைய மரணத்தினாலே தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் அவருடைய சேவலை அதிக நிச்சயமாய் இரட்சிக்கப்படுவோமே.—அதுமாத்திரமல்ல, இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக்கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து மூலமாய்த் தேவனில் மேன்மைபாராட்டுகிறோம்.—

ஸ2 ஒரேமனுஷனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திற் பிரவேசித்தன; எல்லாமனுஷரும் பாவஞ்செய்தவர்களானபடியால், எல்லாரும் மரணத்திற் காதினமாயிருக்கிறார்கள்.—

ஸ௩ நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுமுன்னும் பாவம் உலகத்தில் இருந்தது; ஆகிலும் நியாயப்பிரமாணயில்லாதவீடத்திற் பாவம் எண்ணிக்கப்பட்டவில்லை.—அப்படியிருந்தும் வருபவருக்கு முன்னடையானமாகிய ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாயின் பாவத்திற்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் மரணம் ஆண்டுகொண்டது.—ஆளுமும் கிருபையின் ஈவு குற்றத்தைப்போலிராது. ஒருவன் குற்றஞ்செய்ததினால் அநேகர்மரித்தார்கள், தேவனுடைய கிருபையும், யேசுக்கிறிஸ்து வென்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினால் வருகிற ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கின்றன.—கிருபையின் ஈவு ஒருவன் செய்தபாவத்தினாலுண்டானதுபோலிராது: அந்தத்தீர்ப்பு ஒரேகுற்றத்தினியித்தந் தண்டனைக்கேதுவாயிருந்தது, கிருபையுள்ள ஈவோ அநேகக்குற்றங்களை நீக்கி, நீதியாக்குவதற்கேதுவாயிருக்கின்றது.—ஒரேமனுஷன் குற்றஞ்செய்ததினால், அந்தஒரேமனுஷன் மூலமாய் மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும், நீதியாகிய ஈவன்பரிபூரணத்தையும் பெற்றிருப்பவர்கள், யிகவும் அதிகமாய் யேசுக்கிறிஸ்து வென்னும் ஒரே மனுஷனாலே சீவனை அடைந்து ஆளுவார்கள்.—ஆயினால்தலால் ஒரேமனுஷனுடைய குற்றத்தினால் எல்லாமனுஷருக்குத் தண்டனைக்கேதுவான தீர்ப்புண்டானதுபோல, ஒரேமனுஷனுடைய நீதியினால் எல்லாமனுஷருக்குஞ் சீவனிக்கேதுவான தீர்ப்புண்டாயிற்று.—மேலும் ஒரேமனுஷன் கட்டளையை மீறினதினால் அநேகர்பாவிகளானதுபோல, ஒரேமனுஷன் கட்டளைக்கமைந்ததினால் அநேகர் நீதிமாண்களாக்கப்படுவார்கள்.—அன்றியும், குற்றம்பெருகும்படி நியாயப்பிரமாணம் வந்தது. பாவம்பெருகியிருந்து கிருபை அதிகமாகப் பெருகிறது:—அதிஞர் பாவமும் மரணத்திற்கேதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து மூலமாய், நீதியினால் நித்தியசேவனுக்கேதுவாக ஆண்டுகொண்டது.

கா. அதிகாரம்.

க. கிறிஸ்துவினாலே நீதிமாண்களாகப்பெற்றவர்கள் பாவஞ்செய்யத் தகாதெனக்காட்டல்: ஸ2. அவர்மூலமாய் நீதிமாண்களாகப்பெற்றவர்கள் தூர்க்குணமடக்கி, சற்குணராய்நடந்து, நித்திய சீவனைத் தேடுவது முறையென்று தெரிவித்தல்.

ஆகையால் நாம் என்னசொல்லலாம்: கிருபை பெருகும்படி பாவத்திலே நிலைநிற்போமா.— அப்படிக்கூடாதே. பாவத்திற்கு மரித்தவர்களாகிய நாம், இனி அதில் எப்படி நான் விட்டுச்சீவிப்போம்.—யேசுக்கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றவர்களாகிய நாம் அனைவரும், அவருடைய மரணத்திற்குள் ஞானஸ்நானம் பெற்றோமென்று உங்களுக்குத்தெரியவில்லையா.—ஆதலால் பிதாவின்மகிமையினால் கிறிஸ்து மரித்தோரினின்று எழுப்பப்பட்டதுபோல, நாமும்புதிதானசீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படி, மரணத்திற்குள்ளான ஞானஸ்நானத்தினால் அவருடன் அடக்கம்பண்ணப்பட்டோம்.—ஆதலால் அவருடைய மரணசாயவில் நாம் அவருடைய நாட்டப்பட்டவர்களாயிருந்தால், அவருடைய உயிர்த்தெழுதலிலும் அப்படியிருப்போமே.—நாம் இனிப் பாவத்திற்கு ஊழியஞ்செய்க

(ச)யாக்.க.உ. யாக்.க.ஸ2. (ஐ)பிலி.க.உ. ௨. கொரி.க.உ. ௨. கலா.ச.ச. எபே.க.ய௩.ஸ2. (சு)கலா.ச.ச. வச.அ. அபி.ச.உ.ச. (அ)யோவா.யெ.ய௩.க.பேதுரு.க.ய௩. க.யோவா.க.ய௩. (க)அதி.க.உ.ச. எபே.உ.ய௩. எபி.க.ய௩. க.யோவா.க.எ. அதி.க.உ.ய௩. க.தெச.க.க. (ய)அதி.அ.க.உ. உ.கொரி.யெ.ய௩.ய௩. எபே.உ.யெ. கொலோ.க.உ.ய௩. யோவா.யெ.ய௩. உ.கொரி.ச.யெ.ய௩. (ய௩)அதி.க.உ.க.ய௩. கலா.ச.க. வச.யெ. உ.கொரி.யெ.ய௩. (ய௩)ஆதி.க.க. க.கொரி.யெ.ய௩. உ.ஆதி.உ.யெ. அதி.ச.உ.க. க.கொரி.யெ.ய௩. (ய௩)அதி.ச.யெ. க.யோவா.க.ச. (ய௩)க.கொரி.யெ.ய௩. உ.உ.ச. (யெ)எசா.க.ய௩. மத்.உ.ச.உ. (ய௩)யோவா.யெ.க.உ. எபி.உ.க. (உ)யோவா.யெ.ய௩. அதி.க.உ.ய௩. கலா.க.ய௩. லூக்.எ.ச.எ. க.திமோ.க.ய௩.—(சு)அதி.க. (அ)அதி.க.ய௩. வச.யெ. (உ)வச.யெ. அதி.எ.ச. கலா.உ.ய௩. கலா.ச.ய௩. கொலோ.க.உ. க.பேதுரு.உ.உ.ச. (க)கலா.க.உ.எ. க.கொரி.யெ.ய௩. (ச)கொலோ.உ.ய௩. அதி.அ.ய௩. க.கொரி.ச.ய௩. உ.கொரி.ய௩.ச. யோவா.யெ.ச.ய௩. கலா.ச.யெ. எபே.ச.உ.உ.உ.உ.ச. கொலோ.க.ய௩. (ஐ)பிலி.க.ய௩. (சு)கலா.உ.யெ. கலா.ச.ய௩. எபே.ச.உ.உ. கொலோ.க.ய௩. கொலோ.உ.ய௩.

யாதபடி, பாவமாகிய சரீரம் நாசமாகும்பொருட் டாக நம்முடைய பழையசபாவும் அவருடனே சிலுவையில் அறையப்பட்டதென்பது நமக்குத் தெரியும்.-மரித்தவன்பாவத்தைநீங்கி விடுதலையா யிருக்கிறான்.-கிறிஸ்துவோடே நாம்மரித்தோ மாகில் அவரோடே சேவித்துமிருப்போமென்று நம்புகிறோம்.-மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந் த கிறிஸ்து இனிமரிப்பதில்லை; மரணமானது இனி அவரை ஆண்டுகொள்ளாதென்று அறிந் திருக்கிறோம்.-மரித்தவராகிய அவர், பாவத்திற் கு ஒரேதரம் மரித்தார்: சேவித்திருப்பவராகிய அ வர், தேவனுக்குச் சேவித்திருக்கிறார்.—அப்படி யே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்த வர்களென்றும், நம்முடைய கர்த்தராகிய யே சுக்கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குச் சே வித்திருப்பவர்களென்றும் எண்ணிக்கொள்ளுந் த உங்கள்.-ஆகையால் நீங்கள், சரீரஇச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, மரிக்கும் உங்கள் சரீரத்திலேபாவம் ஆளுகையெய்யவிடா திருங்கள்.—நீங்கள், உங்கள் அவயவங்களை அநீ தியின் ஆயுதங்களாகப்பாவத்திற்கு ஒப்பியாமல், உங்களைமரித்தோரிலிருந்தெழுந்த சேவனுள்ளோ ராகவும், உங்கள் அவயவங்களைநீதியின் ஆயுதங்க ளாகவும் தேவனுக்கு ஒப்பிப்பீர்களாக.—நீங்க ள் நியாயப்பிரமாணத்திற்குக்கீழிராமல், கிருபை யின் கீழிருக்கிறபடியால், பாவம் உங்கள்மேல் ஆ ளுக்கையெய்யமாட்டாது.-இதினாலென்ன; நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழிராமல், கிருபை யின் கீழிருக்கிறபடியால், நாம் பாவஞ்செய்ய யுகலாமா; அப்படியாகாது.-மரணத்திற்கேதுவான பாவம், நீதிக்கேதுவான கீழ்ப்படிதல் என்னும் இவற்றில், எதற்குக்கீழ்ப்படியும்படி உங்களை அ டிமைகளாக ஒப்பிக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப் படிக்கிற அடிமைகளாவீர்களென்று நீங்கள் அறி யீர்களா; முன்னே நீங்கள் பாவத்திற்கடிமைக ளாயிருந்தும், -இப்பொழுது உங்களுக்கு ஒப்பிக் கப்பட்ட உபதேசத்தின் கோட்பாட்டுக்கு நீங் கள் மனச்சந்தோஷமாய்க் கீழ்ப்படிந்திருக்கிற படியினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.-இவ் விதமாய் நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக் கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.-உங்கள் சரீரபெலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசும்வி தமாய்ச்சொலிக்கிறேன்: முன்னமே அக்கிரமத்தைச் செய்யும்படி நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைக ளாய் ஒப்பித்ததுபோல், இப்பொழுது பரிசுத்தத் தைச்செய்யும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாய் ஒப்பிப்பீர்களாக.-பாவத்திற்

கு நீங்கள் அடிமைகளாயிருந்தகாலத்திலே நீதிக்கு விலகினவர்களாயிருந்தீர்கள்.-இப்பொழுது உங்களுக்கு இலச்சையாய்த் தோன்றுகிற அந்தக் கிரியைகளினால் அப்பொழுது உங்களுக்கென் னபலன் உண்டாயிற்று; அவைகளின் முடிவு மரணம்.-இப்பொழுது நீங்கள் பாவத்திற்குவிடுத லையாக்கப்பட்டுத் தேவனுக்கு அடிமைகளா னதினால், பரிசுத்தமே உங்களுக்குக்கிடைக்கிற பலன்: அதின்முடிவுநீதியிசேவனே.-பாவத்தின் உக சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபையுள்ள ஈவோ, நம்முடைய கர்த்தராகிய யே சுக்கிறிஸ்து வினாலுண்டான நீத்தியிசேவன்.

எ. அதிகாரம்.

க. விசுவாசிகள் நியாயப்பிரமாணத்தினின்று வி டுதலெபெற்றுக் கிறிஸ்துவுடன் விவாகஞ்செய் தல்: எ. நியாயப்பிரமாணம் தீமையுள்ளதாகா மல் சுத்தமும், நியாயமும், நலமுமுள்ளதெனக் காட்டல்: யுக்கட்டளையைமீறிப் பாவஞ்செய்யும் ஒருவன் பாவத்தைவெறுத்ததினால் நியா யப்பிரமாணம் உத்தமமென்று அறிக்கையிடல். நியாயப்பிரமாணத்தை அறிந்தவர்களுடனேபே சுகிறேன்; சகோதரரே, ஒருமனுஷன் உயிரோ டிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆ ளுகின்றதென்று அறியீர்களா.-புருஷனையுடைய ஸ்திரி, தன் புருஷன் உயிரோடிருக்குமள வும் நியாயப்பிரமாணத்தின்படி அவனுக்கு ஆ தீனமாயிருக்கிறான்; புருஷன் மரித்தபின் அவன் தன் புருஷனுடைய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறான்.—இதினிமித்தம் புருஷன் உயிரோடிருக்கையில் அவன் வேறொரு மனுஷனை விவாகம்பண்ணுவதினால், விபசாரி யென்னப்படுவான்: புருஷன் மரித்தபின் புருஷன் அந்தப்பிரமாணத்தினின்று விடுதலையானப டியினால், வேறொருமனுஷனைவிவாகம்பண்ணி ளும் விபசாரியல்ல.-அப்படிப்போல, என் சகோதரரே, நாம் தேவனுக்குக் கனிகொடுக் கும்படி மரித்தோரினின்று எழுந்த கிறிஸ்து வென்னும் வேறொருவருடையவர்களாவதற்கு, கிறிஸ்துவின் சரீரத்திலேநீங்களும் நியாயப் பிரமாணத்திற்கு மரித்தவர்களானீர்கள்.-நாம் மா மிசுத்திற்கிசையநடந்தகாலத்தில், நியாயப்பிரமா ணத்தினாலே தோன்றியபாவ இச்சைகள் மரணத்திற்கேதுவான கனிகளைக்கொடுக்கத்தக்கதாக, நம்முடைய அவயவங்களிலே பலஞ்செய்திருந்தன.-பழைய எழுத்துக்கேற்கவல்ல, புதிய ஆவியின்படி தேவனைச் சேவிக்கிறதற்கு நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணம் மரித்ததினால், இப்பொழுது நாம் அதினின்றுவிடுதலையாக்கப்

(எ) க.பேதுரு.ச.உ. (அ) உ.தீமோ.உ.யுக. (க) வெளி.க.யு. (ஃ) எபி.க.உ.எ.அ. லூக்.உ.யுக. (யக) வச.உ. கலா.உ.யுக. (யஉ) சங்.யுக.யுக. (யக) அதி.எ.டு. கொலோ.க.டு. யாக்.ச.க. அதி.ய.உ.ச. க.பேதுரு.உ.உ.ச. (யச) அதி.எ.ச.ச. கலா.டு.யு. (யடு) க.கொரி.க.உ.க. (யக) மத்.ச.உ.ச. உ.பேதுரு.உ.யுக. (யஎ) உ.தீமோ.க.யுக. (யஅ) யோவா.அ.க.உ. க.கொரி.எ.உ.உ. கலா.டு.க. க.பேதுரு.உ.யுக. (உய) யோவா.அ.க.ச. (உக) அதி.எ.டு. அதி.க.க.உ. (உஉ) யோவா.அ.க.உ. (உக) அதி.உ.யு. அதி.டு.யு. யாக்.க.யுக. அதி.உ.எ. க.பேதுரு.க.ச.—(எ.அதி.உ.) க.கொரி.எ.க. (க) மத்.டு.க.உ. (ச) அதி.அ.உ. கலா.உ.யுக. எபே.உ.யுக. கொலோ.உ.யுக. கலா.டு.உ. (டு) அதி.க.யுக.உ. கலா.டு.யுக. யாக்.க.யுக. (ச) அதி.உ.உ.க. உ.கொரி.க.ச.

எ பட்டிருக்கிறோம்.-இனி என்னத்தைச்சொல்லுவோம், நியாயப்பிரமாணம் பாவகாரணமா; அப்படியல்லவே: நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவமின்னதென்றுநான் அறியமாட்டேன்: "இச்சியாதிருப்பாயாக," என்பதை நியாயப்பிரமாணஞ்சொல்லாதொழிந்தால், இச்சிப்பின்னதென்று நான் அறியமாட்டேன்.-பாவம் இடம்பெற்று,கட்டளையினால்எனதுநீதிசகலவீததுராசைகளையும் உண்டாக்கிறது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் மரித்ததாயிருக்கும்.-முன்னே நியாயப்பிரமாணம் இல்லாததினால் நான் உயிரோடிருந்தேன்: பின்புகட்டளைவந்ததினாற்பாவம் உயிர்த்தது, நான் மரித்தேன்.—
 டி சிவனுக்குரியகட்டளை எனக்கு மரணமாய் முடிகடிந்ததென்றுகண்டேன்.—பாவம் கட்டளையினால் இடம்பெற்று என்னை வஞ்சித்து, அதினால் என்னைக்கொலைசெய்தது.—ஆதலால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுன்னது, கட்டளையும் பரிசுத்தமும், நீதியும், நன்மையுமுன்னது.—நன்மையானது எனக்கு மரணமுண்டாவதற்கு ஏதுவாயிற்று; அல்லவே. பாவம், கட்டளையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது பாவமாகவே விளங்கும்படிக்கும் பாவமே நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கிற்று.-நியாயப்பிரமாணம் ஆவிகேற்றதாயிருக்கிறதென்று நான் அறிந்திருக்கிறோம்: காணோ பாவத்திற்குவிசைப்பட்டு, மாமிசத்திற்குரியவனாயிடுகிறோம்.—நான் செய்வதற்கு நானே சம்மதிக்கிறதில்லை: நான் விரும்புகிறதைச் செய்யாமல் டிசு நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.—நான் விரும்பாததைச் செய்திருக்க, நியாயப்பிரமாணம் டிஎ நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேன்.—ஆதலால் நான்ல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவ டிஅமே அதைச்செய்கின்றது.—என்னிடத்தில், என் மாமிசத்திலே நன்மையானதொன்றும் வாசமாயிருக்கிறதில்லையென்பது எனக்குத் தெரியும்: நன்மையை விரும்புவது எனக்கு எளிது, அதைச் செய்வதே மிகவும் அரிது.—நான், விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாதநன்மையைச் செய்கிறேன்.—அந்தப்படி நான் விரும்பாததை நானே செய்கிறவனாயிருக்க, நான்ல்ல, எனக்குள்ளேவாசமாயிருக்கிறபாவமே அப்படிச்செய்கின்றது.—ஆதலால் நன்மைசெய்ய நான் விரும்புகிறசமயத்தில், தீமைசெய்வதற்கு என்னிலுள்ள உடன ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.—எனதுள்ளான ஆவியின்படி, தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேற் பிரியமாயிருக்கிறேன்.—ஆ

யினும் என்மனதின் பிரமாணத்திற்கு விரோதமாய்ப்போராடி, என் அவயவங்களிலுள்ள பாவப்பிரமாணத்திற்கு என்னைச் சிறையாக்கிக்கொள்ளுகிறேன் என்பது அவயவங்களிலுள்ளவேறொரு பிரமாணத்தைக் காண்கிறேன்.—ஐயோ, நான் கிரிப்பாக் உசியமுள்ள மனுஷன்; இந்த மரணசரித்தினின்றே ஆர்என்னைவிடுவிப்பார்.-நம்முடைய கர்த்த உசிராகிய யேசுசு கிறிஸ்துமூலமாய்த் தேவனைஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் சரித்ததைக்கொண்டு பாவப்பிரமாணத்திற்கு ஊழியஞ்செய்தும், மனதைக்கொண்டு தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கு ஊழியஞ்செய்தும் வருகிறேன்.

௮. அதிகாரம்.

க. கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் ஆக்கினைத்தீர்ப்பினின்றே விடுதலைபெற்றுச்சற்குணராதல்: டிஉ. தேவனுக்குரிய புத்திரராதல். அவர்கள் மோட்சத்தை எதிர்பார்த்தல். அதற்குரிய மிக்கப்படை: க. கிறிஸ்துவினால் அவர்களுக்குக் கிடக்கும் நன்மையுஞ் செயமுமினனதெனக்காட்டல்.

ஆனபடியினால் கிறிஸ்துயேசுவுக்குள்ளிருக்கிறவர்களாகி, மாமிசத்திற்கிசைய நடவாமல், ஆவியின்படி நடந்துவருகிறவர்களுக்குத்தண்டனைத்தீர்ப்பிராது.—யேசுசு கிறிஸ்து மூலமாய் ஆவியின்பிரமாணம், மரணத்திற்கேதுவாகிய பாவத்தின் பிரமாணத்தினின்றே என்னை விடுதலையாக்கிறது.—மாமிசத்தினுண்டான பல வினத்தினியித்தம், நியாயப்பிரமாணஞ் செய்யக்கூடாததைத் தேவன் செய்யும்படி, தமதுகுமாரனைப்பாவமுடைய மாமிசத்தின் சாயலாகவும், பாவபலியாகவும் அனுப்பி, மாமிசத்திலேபாவத்திற்குத்தண்டனைத்தீர்ப்புச்செய்தார்.—அதினால் மாமிசத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மாலே நியாயப்பிரமாணத்தின் நீதிசிறைவேறலாகும்.—மாமிசத்திற்கிசைந்தவர்கள் மாமிசத்திற்கேற்றவைகளிற் பிரியப்படுகிறார்கள்; ஆவிகிசைந்தவர்கள் ஆவிகேற்றவைகளிற் பிரியப்படுகிறார்கள்.—மாமிசத்திற்கேற்றசிறை மரணம்; ஆவிகேற்றசிறையே சிவனுஞ் சமாதானமுள்ளது.—மாமிசசிறை தேவனுக்கு விரோதமானபகை: அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கு ஆதினமல்ல, ஆதினமாயிருக்கவுக்கூடாது.—ஆதலால் மாமிசசிறையுள்ளவர்கள் தேவனுக்குப் பிரியராயிருக்கமாட்டார்கள்.—தேவனுடைய ஆவி உங்களுள்ளத்தில் வாசமாயிருந்தால், நீங்கள் மாமிசசிறையுள்ளவர்களாயிராமல், ஆவியையுடையவர்களாயிருப்பீர்.

(எ) அதி.கூ.உயி. யாத்.உயி.எ. அப்.உயி.கூ. (அ) அதி.ச.யி. க.கொரி.யி.இ.சு. (யி) லேவி.யி.யி. எசே. உயி.யி.கூ.உ. உ.கொரி.கூ.எ. (யி) சங்.யி.கூ.அ. க.தீமோ.க.அ. (யி) க.இரா.உ.உ.உ.உ. உ.இரா.யி.யி. (யி) சங்.க.சு. கலா.இ.யி.எ. (யி) ஆதி.சு.இ. (உ) சங்.க.உ. உ.கொரி.ச.யி.சு. எபே.கூ.யி.சு. கொலோ.கூ.உ. (உ) கலா.இ.யி.எ. அதி.சு.யி.யி.கூ. (உ) க.கொரி.யி.இ.சு.எ.—(அ) அதி.க. வச.ச. கலா.இ.யி.சு.உ. (உ) யோவா.அ.கூ. அதி.சு.யி.யி.உ. கலா.உ.யி.க. க.கொரி.யி.இ.சு. அதி.எ.உ.ச.உ. (க) அப்.யி.கூ.கூ. அதி.கூ.உயி. எபி.எ.யி.யி.கூ. உ.கொரி.இ.உ. கலா.கூ.யி.சு. (ச) வச.க. (இ) யோவா.கூ.சு. க.கொரி.உ.யி.சு. கலா. இ.உ.உ.உ. (ச) அதி.சு.உ.க. வச.யி.கூ. கலா.சு.அ. வச.எ. (எ) யாக்.ச.சு. க.கொரி.உ.யி.சு. (க) க.கொரி.கூ.யி.சு. யோவா.கூ.கூ.சு. கலா.சு.சு. பிலி.க.உ.யி. க.பேதுரு.க.யி.க.

பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைப்பெருதவன்
 ய அவருக்குரியவனல்ல.—கிறிஸ்து உங்களில்
 தங்கினால், சரீரமானது பாவத்தினியித்தம் மா
 ணத்திற்காதீனமாயினும், ஆவியானது நீதியினி
 யக மித்தஞ்சீவனையுடையதாயிருக்கும்.—அன்றியும்,
 யேசுவை மரித்தோரினின்று எழுப்பினவரு
 டையஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்து
 வை மரித்தோரினின்று எழுப்பினவர் உங்க
 ளில் வாசமாயிருக்கிற தம்முடையஆவியினாலே
 மாணத்திற்கேற்ற உங்கள் சரீரங்களையும் உயிர்
 யெ பிப்பார்.—ஆதலால் சகோதரரே, மாமிசத்திற்குச்
 வித்து நாள் விடுகிறதற்கு நாம் மாமிசத்திற்குக்க
 யக டனாளிகளல்ல.—மாமிசத்தில் நீங்கள் சீவித்து
 நாள்விட்டாற் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்
 தின்கிரியைகளைநாசப்படுத்திற்றேசீவிப்பீர்கள்.—
 யச தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிற
 வர்கள் எவர்களோ, அவர்களே தேவனுடை
 யெய புத்திரராயிருக்கிறார்கள்.—திரும்பவும் பயப்
 படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவி
 யைப்பெறாமல், அப்பாபிதாவே, என்று கூப்
 பிடப்பண்ணுகிற புத்திரசுவிசுவாசத்தின் ஆவியை
 யக யே பெற்றிருக்கிறீர்கள்.—நாம் தேவனுடைய
 பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தா
 மே நம்முடைய ஆவியோடேசாட்சியடுகிறார்.—
 யஎ நாம் அவருடைய பிள்ளைகளாயிருந்தோமாகில்
 சுதந்தரமாயிருக்கிறோமே; கிறிஸ்துவுடனே
 நாம் மகிமைப்பெட்படிக்கு அவருடனே பாடு
 பட்டால் அவரோடே சுதந்தரராய்த் தேவனுக்
 யெ குச் சுதந்தரராகவே யிருக்கிறோம்.—இக்காலத்
 தின் உபத்திரவங்கள், இனி நம்மிடத்தில் வெ
 ளிப்பெடும் மகிமைக்கு ஒப்பிடப்படுவதற்குப்பாத்
 திரமானவைகளல்லவென்று நாள் எண்ணுகி
 யக றேன்.—மேலும் சிருஷ்டி தேவனுடைய புத்
 திரர் வெளிப்படுவதற்கு மிகுந்த ஆவலோடே
 உய காத்திருக்கின்றது.—சிருஷ்டி, தன் இஷ்டத்தி
 உக னாலேயல்ல,—அழிவுள்ள நிலைமையினின்றும்
 விடுதலைபெறுந் தேவனுடைய பிள்ளைகளுக்
 குரிய மகிமையுள்ள விடுதலைக்குப் பங்காளியா
 குமென்கிற நம்பிக்கையுள்ளதாய், மாயைக்குக்
 கீழ்ப்படுத்தினாரிலேயே கீழ்ப்படுத்தப்பட்டி
 உஉ ருக்கின்றது.—சிருஷ்டியாவும் பிரசவவேதனை
 பொன்ற வேதனைப்பட்டி, இதுவரைக்கும் பெ
 ருமூச்சுவிட்டு வருகின்றனவென்பது நமக்குத்

தெரியும்.—அவைகள்மாதிரமல்ல, ஆவியின்மு உக
 தம்பலனைப்பெற்ற நாமுங்கூட நம்முடைய ச
 ரீரம் மீட்கப்படுதலாகிய புத்திரசுவிசுவாசத்தை எ
 திர்பார்த்து, நமக்குள் அப்படியே பெருமூச்சு
 விடுகிறோம்.—நாம் நம்பிக்கையினால் இரட்சிக் உச
 கப்பட்டிருக்கிறோம்: காணப்படுகிறபொருளை
 நம்புவது நம்பிக்கையல்ல: தான் காண்பதை ஒரு
 வன் நம்பவேண்டியதென்ன.—நாம் காணாதெடு
 கைநம்புகிறபடியாற்பொறுமையோடே அனைத்
 தாகத்திருக்கிறோம்.—அந்தப்படியே ஆவியானவ உச
 ரும் நம்முடைய பலவீனங்களில் நமக்கு உதவி
 செய்கிறார்: நாம் இன்னதற்கு வேண்டதல்பண்
 ணவேண்டுமென்று அறியாமலிருக்க, ஆவியான
 வர் தாமே சொல்லமுடியாத பெருமூச்சோடே
 நமக்காக வேண்டதல்பண்ணுகிறார்.—தேவனு உஎ
 டைய அனுமதிக்கேற்ற கப்பரிசுத்தவான்
 களினியித்தம் வேண்டதல்பண்ணும் ஆவியின்
 அபிப்பிராயம், இருதயங்களை ஆராய்ந்து பார்ப்ப
 வருக்குத் தெரியும்.—அன்றியும், அவர் முன்சொ
 ளுண்ட தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்க
 ளாய், தேவனில் அன்புகூருகிறவர்களுக்குச்
 சகலமும் நன்மையாய் முடியுமென்று அறிந்தி
 ருக்கிறோம்.—தம்முடையகுமாரன் அநேக சகோ உக
 தரருக்குள்ளே முதற்பேரானவராயிருக்கும்பொ
 ருட்டு, அவர் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்
 களைத் தமதுகுமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயி
 ருக்கும்படி முன்னறித்தார்.—எவர்களை முன்சு கூ
 றித்தாரோ, அவர்களை அழைத்தார்: எவர்களை அ
 ழைத்தாரோ, அவர்களை நீதிமாண்களாக்கினார்: எ
 வர்களை நீதிமாண்களாக்கினாரோ, அவர்களை மகி
 மைப்படுத்தினார்.—இவைகளைக் குறித்து நாள் என் கூ
 னசொல்லுவோம், தேவன் மது பட்சத்திலி
 ருந்தால், நமக்குவிரோதமாயிருப்பவன்யாவன்.—
 தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் கூஉ
 நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்பித்திருக்க,
 அவரோடே மற்றெல்லாவற்றையும் அவர்நமக்க
 ருனாகிருப்பதெப்படி.—தேவன் தெரிந்துகொ கூ
 ண்டவர்கள்மேற் குற்றஞ் சாற்றப்பவனார்; தேவ
 னே அவர்களைநீதிமாண்களாக்குகிறவர்.—அவர்க கூச
 ளுக்குத் தண்டனைத் தீர்ப்புக்கொடுப்பவன்யா
 வன்; கிறிஸ்துவே மரித்தவர், அவரே எழுந்தும்
 இருக்கிறவர், அவரே தேவனுடைய வலப்பா
 ரிசத்தினும் இருக்கிறவர், அவரே நமக்காவேன்

(யக) அப்.உ.உச. அதி.சு.ச.ரு. க.கொரி.சு.யச. உ.கொரி.ச.யச. எபே.உ.ரு. (யஉ) அதி.சு.எ.யச. (யக) வச.சு.
 கலா.சு.அ. எபே.ச.உஉ. கொலோ.க.ரு. (யச) கலா.ரு.யஅ. (யரு) க.கொரி.உ.யஉ. எபி.உ.யரு. உ.தீமோ.க.எ.
 க.யோவா.ச.யஅ. ஏசா.ரு.சு.ரு. கலா.ச.ரு.சு. மாற்.யச.கசு. (யசு) உ.கொரி.க.உஉ. எபே.க.யக. (யஎ) அப்.உச.
 யஅ. கலா.ச.எ. அப்.யச.உஉ. பிலி.க.கய. உ.தீமோ.உ.யக.யஉ. (யஅ) உ.கொரி.ச.யஎ. க.பேதுரு.க.சு.எ. (யக)
 உ.பேதுரு.க.யக. க.யோவா.க.உ. (உக) வச.உஉ. ஆதி.க.யக. (உஉ) மாற்.யச.யரு. கொலோ.க.உக. எரே.யக.
 யஉ. உ.கொரி.ரு.ரு. எபே.க.யச. உ.கொரி.ரு.உச. லூக்.உ.ய.கசு. லூக்.உக.உஅ. எபே.ச.கய. உ.கொரி.ரு.சு.
 எபி.யக.க. (உச) மத்.உ.ய.உஉ. யாக்.ச.க. சக.யஉ.ய. எபே.சு.யஅ. (உஎ) க.நாஸா.உஅ.சு. சங்.எ.க. நீதி.யஎ.க.
 எரே.யக.உய. எரே.யஎ.ய. அப்.க.உச. க.கெத.உச. வெளி.உ.உக. க.யோவா.ரு.யச. அதி.க.யக.உக.உஉ. உ.தீ
 மோ.க.க. (உக) யாத்.க.க.யஉ.யஎ. சங்க.சு. எரே.சு. மத்.எ.உக.அதி.யக.உ. உ.தீமோ.உ.யக. க.பேதுரு.க.சு.
 எபே.க.சு.யஉ. யோவா.யஎ.உஉ. உ.கொரி.க.யஅ. பிலி.க.உக. க.யோவா.க.உ. கொலோ.க.யரு.யஅ. எபி.க.சு.
 வெளி.க.ரு. (கய) அதி.க.சு. எபே.ச.ச. எபி.க.யரு. க.பேதுரு.உக. க.கொரி.சு.யக. யோவா.யஎ.உஉ. எபே.
 உ.எ. எண்.யச.க. (கஉ) அதி.ரு.சு.ய. அதி.ச.உரு. (கக) ஏசா.ரு.யஅ.க. வெளி.யஉ.ய.யக. (கச) யோபு.கச.கய.
 மாற்.யச.யக. கொலோ.க.க. எபி.க.க. க.பேதுரு.க.உஉ. எபி.எ.உரு. க.யோவா.உ.க.

தூயய்க

கரு தெலும் பண்ணுகிறார்.—கிறிஸ்துவின அன்னைபவிட்டு நம்மைப்பிரிப்பவன் யாவன்; உபத்திரவமோ, வியாகுலமோ, துன்புறுத்தலோ, பஞ்சமோ, நிருவாணமோ, ஆபத்தோ, கட்கமோ.—
 ௬௬ “உமதுநிமித்தம் நாங்கள் நாடோறுங் கொலை செய்யப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்பட்டிருக்கிறோம்,” என்று எழு
 ௬௭ தியிருக்கிறதற்கிசைய நடந்தாலும்,—நமில் அன்புகூருகிறவர் மூலமாக இவை எல்லாவற்றையும், நாம் செயல்கொண்டு, வெற்றிபிறந்தவர்களாயி
 ௬௮ ருக்கிறோம்.—மரணமாவது, சீவனாவது, தேவதூதராவது, அதிபதிகளாவது, அதிகாரிகளாவது, நிகழ்காரியங்களாவது, வருங்காரியங்களாவது,—
 ௬௯ உயர்வாவது, தாழ்வாவது, வேறெந்தச்சிருஷ்டியாவது நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து யேசுவிலால் விளங்கிய தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப்பிரிக்கமாட்டாதென்று நிச்சயத்திருக்கிறேன்.

கூ. அதிகாரம்.

க. யூதரினிமித்தம் பவுல் மனஸ்தாபப்படல்: சு. ஆபிரகாமின் சந்ததியாரனைவரும் கிருபைபெறத்தக்கவர்களல்லவெனக்காட்டல்: ஷச. கிருபைகிரியைகளின்படியல்ல, தேவசித்தத்தின்படி அருணப்படுமென்று தெரிவித்தல்: யக. குயவனைத் திருஷ்டாந்தமாகக்காட்டி விவாதக்காரனுக்கு உத்தரஞ்சொல்லல்: தேவன் செய்வது நியாயமெனத்தெரிவித்தல்.

சீரீரத்தின்படி என்வமிசத்தாராகிய சகோதரரும், இனத்தாருமானவர்களுக்காக, நானே கிறிஸ்துவை விட்டுச்சுபிக்கப்பட்டவளுகவேண்டு
 உ மென்றிருந்து,—மிருந்த துக்கமும், இடைவிடாத மனஸ்தாபமுமுள்ளவரையிருக்கிறேனென்று,—
 ௬ நான் கிறிஸ்துவை விட்டுக்கொண்டு சத்தியத்தைச் சொல்லுகிறேன், நான் சொல்லுகிறதை பொய்யல்ல, பரிசுத்தஆவியின் சமூகத்தில் என்மனமே
 ச இதற்குச்சாட்சி.—அவர்கள் இலரவேல் சந்ததியாரே; புத்திரசவிகாரம், மகிமை, உடன்படிக்கைகள், நியாயப்பிரமாணங்கொடுத்தல், தேவாராதனை, வாக்குத்தத்தங்களாகிய இவைகளும் அவர்களுடையனவே; முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே.—மேலும் சீரீரத்தின்படி கிறிஸ்துவும
 ௮ அவர்களுடையவமிசத்திலேதோன்றினார். அவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சருவத்திற்குமேலான தேவனானவர். ஆமென்.—
 ௯ தேவனுடைய வாக்கு அவமாய்ப் போயிற்றென்று சொல்லலாகாது. இலரவேல்வமிசத்தா

ரெல்லாரும் இலரவேலர்ல்ல:—ஆபிரகாமின் சந்ததியாரானதினாற்சகலரும் அவனுடைய பிள்ளைகளும்ல்லவே: “உன் சந்ததி ஈசாக்கின் வழியாய் விளங்கும்,” என்று எழுதியிருக்கின்றது.—மாயிசத்தின்படி பிள்ளைகளானவர்கள் தே
 ௮ வனுடைய பிள்ளைகளல்ல: வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளே அந்தச் சந்ததியென்றெண்ணப்படுகிறார்கள்.—“இக்காலத்திலே வருவேன், சாரான்
 ௯ ஒரு புத்திரனைப்பெறுவான்,” என்பதே அந்தவாக்குத்தத்தத்தின்வாக்கியம்.—இதுவும்ல்லாமல், ம
 ௮ நம்முடைய பிதாவாகிய ஈசாக்கென்னும் ஒருவனால் ரிபெக்கான் கருப்பவதியானபொழுது,—அவனுடைய பிள்ளைகள் பிறவாயும், நன்மை மிக
 ௯ னுடைய ஒன்றுஞ்செய்யாமலுயிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற
 ௮ வருடைய தீர்மானம், கிரியைகளினாலேயல்ல, அழைக்கிறவராலே நிலைநிற்கும்படி,—“மூத்தவன் இளையவனிடத்திற் சேவிப்பான்,” என்று அவனுடனே சொல்லப்பட்டது.—அந்தப்பிர
 ௯ காரமாக, “யாக்கோபின்மேல் அன்பு வைத்து, ஏசாவை வெறுத்தேன்,” என்றும் எழுதியிருக்கின்றது.—நாம் என்னசொல்லுவோம்; தேவ
 ௮ னிடத்தில் அநியாயமுண்டா, அப்படியல்லவே.—அவர் மோசேயையிரோக்கி, “எவனுக்கு
 ௮ அனுக்கிரகஞ் செய்யச்சித்தங்கொள்வேனோ அவனுக்கு அனுக்கிரகத்தையும், எவனுக்குத்தயை
 ௮ செய்யச் சித்தங்கொள்வேனோ அவனுக்குத் தயையையுஞ் செய்வேன்,” என்றார்.—ஆதலால் மிக
 ௮ விரும்புகிறவனாலும், ஒடுகிறவனாலும், தயையெய்யுந் தேவனுடைய ஆகும்.—பாரீவோ மெ
 ௮ னுடனே, “என் வல்லமையை உன்னிடத்திற்காண்பிக்கவும், என் நாமம் பூமி எங்கும் பிரசித்தமாகவுமே உன்னை நிறுத்தினேன்,” என்று அவர் சொன்னதை விறுத்திலே சொல்லியிருக்கின்றது.—ஆதலால் அவர் எவன்மேல் இரங்கச்சி
 ௮ த்தமாயிருக்கிறாரோ, அவன்மேல் இரங்குகிறார், எவனைக் கடினப்படுத்தச்சித்தமாயிருக்கிறாரோ, அவனைக் கடினப்படுத்துகிறார்.—இப்படியானால் மிக
 ௮ அவர் இன்னும் என் குற்றம்பிடிக்கிறார், அவருடைய சித்தத்தை விரோதித்தவன் யாவனென்று நீ என்னுடனே சொல்வாய்.—மனுஷனே, உ
 ௮ தேவனுடன் வாக்குவாதம்பண்ணுவதற்கு நீ யாவன்; உருவாக்கப்பட்டவஸ்து உருவாக்கினவனுடனே, நீ என்னை என் பின்படி உன்னிடக்கி
 ௮ வுடையென்று சொல்லலாமா.—ஒரே கண்ணிப்பின் உட
 ௮ டத்திலிருந்து ஒருபாத்திரத்தைக் கனத்திற்கும்,

(௬௬)சங்.சச.உஉ. க.கொரி.யெடு.௬ய.௬க. உ.கொரி.ச.யெ.க. (௬௭)க.கொரி.யெடு.௬. உ.கொரி.உ.யெ.ச. க.யோவா.ச. ச. வெளி.யெ.யெ.க. (௬௮)எபே.க.யெ.க. கொலோ.க.யெ.க. க.பேதுரு.௬.உஉ.—(க. அதி. க.) யாத்.௬.௬.உ. (உ)அதி. யெ.க. (௬)உ.கொரி.க.உ.க. கலா.க.உ.யெ. பிலி.க.அ. க.தீமோ.உ.எ. (ச)உபா.எ.ச. யாத்.ச.உஉ. உபா.யெ.ச. எரே. ௬க.க. க.சாமு.ச.உஉ. க.இரா.அ.யெ.க. அப்.௬.உ.எ. எபி.அ.அ.க.யெ. சங்.எசஎ.யெ.க.எபி.க.க. அப்.யெ.௬.௬.எபே.உ. யெ. (௬)உபா.யெ.யெ. லூக்.௬.உ.க. எரே.உ.க.சு. யோவா.க.க.அப்.உ.யெ.உ.எ. எபி.க.அ. க.யோவா.௬.உ.யெ. (ச)எண். உ.க.யெ.க. யோவா.அ.௬.க. அதி.உ.உ.அ.உ.க. கலா.சு.யெ. (எ) கலா.ச.உ.க. ஆதி.உ.க.யெ. எபி.யெ.யெ. (அ) கலா. ச.உ.அ. (க) ஆதி.யெ.யெ.யெ. (ய) ஆதி.உ.உ.உ.க. (யெ) அதி.ச.யெ. அதி.அ.உ.அ. (யெ) ஆதி.உ.உ.உ.க. (யெ)மல்.க. உ.க. உபா.உ.க.யெ. நீதி.யெ.உ.ச. மத்.யெ.௬.எ. யோவா.யெ.உ.உ.உ. (யெ)உபா.௬.உ.ச. உ.நானா.யெ.க.எ. யோபு.அ.க. சங்.௬.உ.யெ. (யெ) யாத்.௬.க.யெ. (யெ) கலா.௬.அ.உ.உ. யாத்.க.யெ. (யெ) உ.நானா.உ.யெ.ச. யோபு. க.யெ. தானி.ச.௬. (உய) யோபு.௬.யெ. எசா.உ.க.யெ. (உக) நீதி.யெ.சு. எரே.யெ.சு. உ.தீமோ.உ.உ.யெ.

வேறொன்றைக் கணவீணத்திற்குள் செய்வதற்குக் குயவனுக்கு மண்ணின்மேல் அதிகாரமில்லை யாயா.—தேவன், தமது குரோதத்தைக்காண்பிக்கவும், தமது வல்லமையை அறிவிக்கவும் விரும்பி, நாசத்திற்கேற்ற குரோதபாத்திரங்களின்மேல் வெருகாலம் நீடியபொறுமையைக் காட்டினது உரு மன்றி,—தாம் மகிமைக்காக ஆயத்தப்படுத்தின அனுக்கிரகபாத்திரங்களின்மேலே தமது மகிமையின் ஐசுவரியத்தையும் பிரஸ்தாபமாக்கவிரும்பு உரு பி,—யூதரிவிருந்துமாத்திரமல்ல, புறத்தேசத்தாரிவிருந்தும் எங்களைப்போல் அவர்களையும் அ உரு ழைத்தாரேயானவென்ன.—அப்படியே “எனக்குரிய சனங்களல்லாதவர்களை எனக்குரியசனங்களென்றும், நேசிக்கப்படாதிருந்தவனை நேசிக்கப்பட்டவனென்றுஞ்சொல்லி அழைப்பேன்,” உரு என்றும்,—நீங்கள் என் சனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்தில், “சேவனுள்ள தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவார்கள்,” என்றும் ஓசியாவின் உரு புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.—மேலும், “இஸரவேல் சந்தியாரின் இலக்கஞ்சமுத்திரத்தின் மணல்அத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீந்திருப்பவர்கள்மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள்,” என்று ஏசாயாவும் இஸரவேலைக்கு உரு அறித்துச் சொல்லுகிறார்.—கர்த்தர் நீதியோடே சீக்கிரமாய்க் கிரியையைத்தீர்த்து நிறைவேற்றுவார்: தேசத்திற்குக் கருக்கமாய்க் கிரியையைச் செய் உரு துமுடிப்பார்.—அல்லாமலும் அதற்குமுன்னே ஏசாயா, “சேனாபதியாகிய கர்த்தர் நமக்கு ஒரு சந்ததியை மீந்திருக்கவிடராதி, நாம்சோதோமைப்போலிருப்போம், கொமோராவுக்கொப்பா உரு வோம்,” என்றான்.—இப்படியானால் என்ன சொல்லுவோம், நீதியைத்தொடராத அந்நியர் நீதியைப்பெற்றார்கள், அது விசுவாசத்தினாலாகும் உரு நீதியே.—இஸரவேலரோ, நியாயப்பிரமாணத்தினால் நீதியைத்தேடியும், நியாயப்பிரமாணத்தினால் உரு ளாகும் நீதியைப்பெறவில்லை.—எதினாலே; அவர்கள்விசுவாசத்தினால் அதைத்தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் அதைத்தேடினார்கள். இடறுகிறதற்கான அந்தக்கல்லில் இ உரு டறினார்கள்.—“பாருங்கள், இடறுகிறதற்கானகல்லையும், தவறுகிறதற்கான கல்லையையும் நான் சீயோனில் வைக்கிறேன்: அவர்மேல் விசுவாசமாயிருப்பவனெவனோ, அவன் வெட்கப்படான்,” என்று எழுதியிருக்கிறின்படி ஆயிற்று.

ஐ. அதிகாரம்.

க. நியாயப்பிரமாணத்தினாலே யூதர் இரட்சிப்பு

பெருதிருத்தல். விசுவாசத்தினாலேமாத்திரங்கி டைக்குமெனக்காட்டல்; யசு. விசுவாசத்தினால் அந்நியதேசத்தார் இரட்சிப்புப்பெற்றும் யூதர் பெறவில்லையென்று தெரிவித்தல். சகோதரரே, இஸரவேலர் இரட்சிக்கப்பட உரு வேண்டுமென்றே நான் மனோவாஞ்சையோடே தேவனிடத்தில் வேண்டெல்பண்ணுகிறேன்.—அவர்கள் தேவனைக் குறித்துப் பத் உரு திவைராக்கியமுள்ளவர்களென்பதற்கு நானே அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன், ஆயினும் அது அறிவுக்கேற்றதல்ல.—அவர்கள் உரு தேவநீதியை அறியாமல், தங்கள் சய நீதியை நிலைப்படுத்த வகைதேடி, தேவநீதிக்கு அமைந்தவர்களாயிருக்கவில்லை.—விசுவாசிக்கிற உரு வன் எவனுக்கும் நீதி உண்டாகும்படி, கிறிஸ்துவே நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.—நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக் குறித்து மோசே, “இவைகளைச்செய்கிற மனுஷனே இவைகளாற் சீவித்திருப்பான்,” என்றே முதினான்.—விசுவாசத்தினாலாகும் நீதியானது, உரு கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி வானைத்திற்கேறுபவன் யாவன்.—அல்லது, கிறிஸ்துவை மரித்தோரினின்று எழுப்புகிறதற்குப்பாதாளலோகத்தில் இறங்குபவன் யாவனென்று உன் மனதிலே சித்தனைபண்ணாதேயென்றுசொல்லுகிறதாமன்றி,—“இந்தவாக்கு உனக்குச்சமீபமாய், உன்வாயிலும் மனதிலுமுள்ளது,” என்று பின்னுஞ் சொல்லுகின்றது: விசுவாசத்தின் இந்த உரு வாக்கையே நாங்கள் பிரசங்கிக்கிறோம்.—நீதி உண்டாக, மனுஷர் இருதயத்தால் விசுவாசிக்கவேண்டும், இரட்சிப்புண்டாக வாயினால் அநிக்கையிடவும் வேண்டும்.—ஆதலால் நீ கர்த்தரா கிய யேசுவை உன் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரினின்று எழுப்பினரென்று உன் இருதயத்தோடே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.—அல்லாமலும் “அ உரு வரை விசுவாசிக்கிறவனெவனோ, அவன் வெட்கப்படான்,” என்று வேதத்திற்குச் சொல்லியிருக்கின்றது.—யூதருக்குக் கிரேக்கருக்கும் வித்தியாய உரு சமேயில்லை: எல்லாருக்குமேலானவராகிய ஒரு கர்த்தரானவர், தம்மைநோக்கிப் பிரார்த்தனைபண்ணுகிற யாவருக்குக் கிருகையியில் ஐசுவரியமுள்ளவராயிருக்கிறார்.—கர்த்தருடைய உரு நாமத்திற்குப் பிரார்த்தனைபண்ணுகிறவன் எவனோ, அவன் இரட்சிக்கப்படுவான்.—அவர்கள் விசுவாச சியாதவரிடத்தில் எப்படிப்பிரார்த்தனைபண்ணுவார்கள், தங்களுக்கு அறிவிக்கப்படாதவரில் எவ் விதமாய் விசுவாசம்வைப்பார்கள், பிரசங்கி இல்

(உஉ) க.தெச.கூ. க.பேதுரு.உ.அ. யூதா.ச. (உக) அதி.உ.ச. எபே.க.அ. கொலோ.க.உ.எ. அதி.அ.உ.அ.உ.க. (கூ) (உச) அதி.கூ.உ.க. (உரு) ஓசு.உ.உ.க. க.பேதுரு.உ.ய. (உசு) ஓசு.க.ய. (உஎ) ஏசா.ய.உ.உ.உ.க. அதி.ய.க. (உஅ) ஏசா.உ.அ.உ.உ. (உக) ஏசா.க.க. புல.கூ.உ.உ. ஏசா.ய.கூ.ய.க. எரே.ரு.ய.ச.ய. (கூ) அதி.ய.உ.உ. அதி.க.ய.எ. (கூ) அதி.ய.க.எ. கலா.ரு.ச. (கூ) ஶூக்.உ.கூ.ச. க.கொரி.க.உ.க. (கூ) ஏசா.உ.அ.ய.க. மத்.உ.க.ச.உ. க.பேதுரு. உ.சு.எ.அ. அதி.ய.ய.க.—(ய) அதி.உ. அப்.உ.க.உ.ய. கலா.க.ய.ச. அதி.கூ.கூ. (கூ) அதி.க.ய.எ. பிலி.கூ.க. (ச)மத். கு.ய.எ. கலா.கூ.உ.ச. (ரு) லேவிய.ய.அ.ரு. நிதி.க.உ.க. எசேக்.உ.ய.ய.க.ய.க.உ. கலா.கூ.உ. (ச) உபா.கூ.ய.உ.ய.க. (அ) உபா.கூ.ய.ய.ச. (க) மத்.ய.கூ.உ. அப்.அ.கூ.எ. (யக) ஏசா.உ.அ.ய.க. எரே.ய.எ.எ. (யஉ) அப்.ய.ரு.க. கலா.கூ.உ.அ. அப்.ய.கூ.ச. க.தீமோ.உ.ரு. எபே.க.அ. (யக) யோவே.உ.கூ.உ. அப்.உ.உ.க. அப்.கூ.ய.ச. (யச) தீக்.உ.

யெ லாதிருந்தால் எப்படிக்கேள்விப்படுவார்கள்.—அ
 ணுப்பப்படாதிருந்தால் எப்படிப்பிரசங்கம்பண்
 ணுவார்கள்; எழுதியிருக்கிறபிரகாரம், “சமாதா
 னரத்தின் சுவீசேஷத்தைப் பிரசுரித்தப்படுத்தி, நற்
 காரியங்களைச் சுவீசேஷமாய்த் தெரிவிக்கிறவர்
 களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவை
 யக கன்.”—ஆனாலும் எல்லாருஞ் சுவீசேஷத்திற்குக்
 கீழ்ப்படியவில்லை. அதற்கு ஏசாயா, “கர்த்தா
 வே, எங்கள்வாக்கைக்கேட்டு விசுவாசித்தவன்
 யெ யாவன்,” என்றான்.—ஆதலால் விசுவாசங்கேள்வி
 யெ யினாலும், கேள்வி தேவவாக்கினாலும்வரும்.—பூ
 மிஎங்கும் அவர்கள் சத்தமும், பூமண்டலத்தின்
 எல்லாமட்டும் அவர்கள்வாக்குகளுஞ்சென்றன,
 இது நிச்சயம், ஆதலால் அவர்கள் கேள்விப்பட
 யக வில்லையா என்கிறேன்.—இலரவேலர் அறிய
 வில்லையான்கிறேன்; முதலாவது மோசேயும்,
 “மதிக்கப்படாத சனங்களினால் உங்களுக்கு எ
 ரிச்சலையுண்டாக்கி,மதிக்கெட்டசாதியாரால் உங்
 உய களைக் கோப்படுத்துவேன்,” என்றான்.—அன்
 றியும் ஏசாயா அதிகதையங்கொண்டு “என்
 னைத்தேடாதவர்களால் கண்டடையப்பட்டே
 ன், என்னைவிசாரித்துக்கொள்ளாதவர்களுக்குப்
 உக பிரசித்தமானேன்” என்றும்,—இலரவேலரைக் கு
 ரித்தோ, “கட்டளைமீறி எதிர்த்துப்பேசுகிறசனங்
 களுக்கு நான்முழுவதும் என்கைகளை விரித்தே
 னே,” என்றஞ் சொல்லியிருக்கிறான்.

யக. அதிகாரம்.

க. இலரவேலர் யாவருந் தள்ளப்படவில்லையெ
 னக்காட்டல்: எ. தெரிந்துகொள்ளப்படாதவ
 ர்கள் தள்ளப்படல்: யக. இவர்கள் தவறின
 தினால் அந்நியதேசத்தாருக்கு இரட்சிப்புக்கி
 டைத்தல்: உக. அந்நியதேசத்தார் அகங்காரங்
 கொள்வது தகாதெனக்காட்டல். நீதி தயை இ
 கைகளினியித்தம் தேவனை வாழ்த்துவது கட
 மையென்றுணர்த்தல்.

தேவன் தம்முடைய சனங்களைத் தள்ளிவிட்
 டாரா என்கிறேன், இல்லையே. நானும் ஆபிரகா
 மின்வமிசத்திலும், பேன்யாமீன் கோத்திரத்திலும்
 உ ம்பிறந்த இலரவேலரையிருக்கிறேன்.—தேவன்
 தாம் முன்னறிந்த தம்முடையசனங்களைத் தள்ளி
 விடவேயில்லை. இலீசாவைக்குறித்து வேதஞ்
 சொல்லுகிறதை அறியீர்களா; அவன் தேவனை
 கூ நோக்கி,—“கர்த்தா வே, உம்முடைய தீர்க்க
 தரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய
 யவேதிகைகளை இடித்தார்கள்; நான் ஒருபடனே
 மீந்நிருக்கிறேன், ஏன் பிரண்ணையும் வாங்கத்

தேடுகிறார்கள்,” என்று இலரவேலரைக்குறித்து
 முறையிட்டவிண்ணப்பம்பண்ணினபொழுது,—
 அவனுக்குக்கிடத்ததேவனுடைய உத்தரம்
 என்னசொல்லுகின்றது; “பாகாஷுக்கு முன்பாக
 க முழங்காற்படியிடாத எழுவாயிரம்பேரை எனக்
 காகமீதியாய்வைத்தேன்,” என்பதே.—அப்படியே
 இக்காலத்திலும் கிருபையின் தெரிந்துகொள்ளு
 தவன்படி மீதியுண்டாயிருக்கின்றது.—கிருபை
 க மூலமாய் உண்டானால் கிரியைகளினால் உண்
 டாகவில்லை: உண்டாயிருந்தால் கிருபையானது
 கிருபையல்ல: அது கிரியைமூலமாயுண்டாகில்
 கிருபைமூலமாயுண்டாகவில்லை: உண்டாயிருந்
 தால் கிரியையானது கிரியையல்ல.—இப்படியி
 எ ருக்க முடிவென்ன, இலரவேலர் தேடுகிறதைப்
 பெருமவிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்
 டவர்களோ அதைப்பெற்றார்கள்.—“தேவன்
 அ அவர்களுக்கு அகோரித்திரையின் ஆவியையும்,
 காணாதகண்களையும், கேளாதகாதுகளையும் கொ
 டத்தார்,” என்று எழுதியிருக்கிறபிரகாரமாக, இந்
 நான்வரைக்கும் மற்றவர்கள் குருடாக்கப்பட்
 டார்கள்.—இதைக்குறித்துத் தாலீதம் “அவர்களு
 க டையபந்தி, அவர்களுக்குச் சுருக்கும், கண்ணி
 யும், இடறுதற்கானகல்லும், பிரதிபலன் பெறுவ
 தற்கேதுவுமாயிருக்கக்கடவது.—காணாதபடி அவர்
 ய களுடைய கண்களும் அந்தகாரப்பட்டக்கடவன்,
 அவர்களுடையமுதுகு எப்பொழுதும் கூனாகக்
 கடவது,” என்றுசொல்லியிருக்கிறான்.—விழுவ யக
 தற்கிடறினார்களென்கிறேனா; அல்ல அல்ல: அ
 வர்களுக்கு எரிச்சலுண்டாக, அவர்கள்விழுதல்
 அந்நியருக்குஇரட்சிப்பாயிற்று.—அவர்கள் தவறு யெ
 உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய கு
 றைவு அந்நியருக்குஐசுவரியமுமாயிருந்தால், அ
 வர்களுடைய விருத்தி எவ்வளவு அதிகமாகும்.—
 அந்நியரே, எனது இனத்தாருக்குள்ளே நான் எ யக
 ரிச்சலைத்தொற்றுவித்தேன், அவர்களின் சிலரை இ
 ரட்சிக்கலாமோவென்றுஅந்நியராகிய உங்களுக்குச்
 சொல்லுகிறேன்.—அந்நியருக்கு அப்போல் யச
 தலனாகிய நான், உங்களுக்குள் என் தொழிலை
 மேன்மைப்படுத்துகிறேன்.—அவர்களைத் தள்ளு யெ
 தல், உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருந்தால், அ
 வர்களை அக்கிரித்தல், மரித்தோரினின்றுதோன்
 றிய சீவனல்லவா.—மேலும்முதல்வினைவு பரிசுத் யக
 தமாயிருந்தால், விளைவுமுழுவதும் அப்படியே
 யாகும்: வேர் பரிசுத்தமாயிருந்தார் கிளைகளும்
 அப்படியாகும்.—சிவகிளைகள் முறிக்கப்பட, காட் டெ
 டிச் சீதவிருட்சமாகிய நீ இவைகளுக்குள் ஒட்ட

(யெ) ஏசா.இஉ.எ. நா.க.க.யெ. (யக) அதி.க.க. எபி.ச.உ. ஏசா.இக.க. யோவா.யெ.க.அ. (யஅ) சங்.யக.ச. மத்.
 உஅ.யக. கொலோ.க.க.உ.க. க.இரா.யெ.ய. மத்.ச.அ.(யக)உபா.க.உ.உ.க. தீத்.க.க. (உய) ஏசா.க.க.க.(உக)ஏசா.
 க.இ.உ.—(யக) அதி. க.) க.சாமு.யெ.உ.உ. ஏரே.க.க.க.எ. உ.கொரி.யெ.உ.உ. பிலி.க.இ. (உ) அதி.அ.உ.க. (க)
 க.இரா.யக.யெ.யெ. (ச) க.இரா.யக.யெ.யெ. (இ) அதி.க.உ.எ. (ச) அதி.ச.ச.இ. கலா.இ.ச. உபா.க.ச.இ. (எ) அதி.
 க.க.க. அதி.ய.க. (அ) உ.கொரி.கூ.யெ. ஏசா.உ.க.யெ. உபா.உ.க.ச. ஏசா.க.க. ஏரே.இ.உ.க. ஏசேக்.யெ.உ. மத்.யக.
 யெ.யோவா.யெ.ச.யெ. அப்.உ.அ.உ.க.உ.எ. (க) சங்.க.க.உ.உ. (ய) சங்.க.க.உ.க. (யக) அப்.யக.ச.ச. அப்.யெ.ச.
 அப்.உ.உ.யெ.உ.க. அப்.உ.அ.உ.ச.உ.அ. அதி.யெ.யெ.(யக)க.கொரி.எ.யெ. க.தீமோ.ச.யெ. யாக்.இ.உ.யெ.(யச)அப்.
 க.யெ. அப்.உ.உ.உ.க. கலா.க.யெ. எபே.கூ.அ. (யக) லேவி.உ.க.யெ. எண்.யெ.யெ.யெ.உ.உ.உ.க. (யஎ) ஏரே.யக.
 யக. அப்.உ.உ.க. எபே.உ.யெ.யக.

வைக்கப்பட்டு, சீதவிருட்சத்தின் வேரையும் இய ரசத்தையும் அனுபவித்ததினால்,—நீ அந்தக்கிளை களுக்கெதிராகப் பெருமைபாராட்டாதே. பெ ருமைபாராட்டினால் நீ வேரைத்தாங்காமல், வே ரே உன்னைத்தாங்குகிறதென்று சிந்தித்துக் க கொள்.—நான் ஒட்டவைக்கப்படுகிறதற்கு அந் தக் கிளைகள் முறிக்கப்பட்டனவென்று நீ சொல் உய லவாய்.—நல்லது; அவிசவாசத்தினால் அவை கள் முறிக்கப்பட்டன, நீ விசவாசத்தினாலே நிற் கிறாய். நீ அகங்காரியாயிராமற்பயந்திரு.— உக சபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிரு ந்தால் உன்னையுந் தப்பவிடாதிருக்கக் கூடும்.— உஉ ஆதலால் தேவனுடைய தயையையும் கண் டிப்பையும் பார்: விழுந்தவர்களுக்குக்கண்டிப் பும், தயையில் நீ நிலைத்திருப்பாயாகில் உனக்குத் தயையும் கிடைக்கும்: நிலவாதிருந்தால் நீயும் உக வெட்டுண்டுபோவாய்.—அவர்களும் அவிசவா சத்தில் நிலைத்திராவிட்டால் ஒட்டவைக்கப்படு வார்கள்: தேவன் திரும்பவும் அவர்களை ஒட் டவைக்கிறதற்கு வல்லவராயிருக்கிறாரே.—சபா வப்படிசாட்டுச்சீதவிருட்சத்தின் கிளையாகிய நீ, அதிவிருந்துவெட்டப்பட்டு, சபாவத்திற்கு மா ராக உத்தம சீதவிருட்சத்தில் ஒட்டவைக்கப் பட்டிருந்தால், சபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சீதவிருட்சத்தில் ஒட்டவைக்கப்படுவ உடுது மிகவும் எளிதாகுமல்லவா.—சகோதரரே, உ ங்களில் அகந்தையானகுணம் இராபபடிக்கு, அந்நியதேசத்தாரின் நிறைவு உண்டாகும்வரைக் கும் இரைவேலரிற்சிலருக்குக் குருட்டாட்டக் கிடைக்குமென்றொரு மறைபொருளை நீங்கள் உக அறியவேண்டுமென்றிருக்கிறேன்.—பின்பு இ லரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்: அந்தப்படி, “மீட்பர் சீயோனினின்றுதோன்றி, அவபத்தியை யாக்கோபினின்று விலக்குவார்,” உஎ என்றும்,—“நான் அவர்களுடைய பாவங்களைநீக் கும்பொழுது, நான் அவர்களுடனேபண்ணும் உ டன்பபடிக்கைஇதுவே,” என்றும் எழுதியிருக்கின் உஅறன்.—சவிசேஷத்தைக்குறித்து அவர்கள், உங் கள் நிமித்தம் பகைகளும், தெரிந்துகொள்ளுந லைக்குறித்து அவர்கள், பிதாக்களினியித்தம் பிரிய உக ருமாயிருக்கிறார்கள்.—தேவனுடைய வரங்க கூட ளும், அழைக்குதலும் மாறாதவைகளே.—நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதி ருந்து, இப்பொழுது அவர்களுடைய அவிசவா கூக சத்தினால் இரக்கம்பெற்றிருக்கிறதபோல, அவர் களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்து, இனி

உங்களுக்குண்டான இரக்கத்தினால் இரக்கம்பெ றுவார்கள்.—தேவன் எல்லாரீமேலும் இரக்கம் கூஉ விளங்கப்பண்ணத்தக்கதாக, அவர்களெல்லாரை யும் அவிசவாசத்திற்குள் அடைத்துவைத்தார்.— தேவனுடைய ஞானம், அறிவு என்பவைக கூக ளின்சம்பூரணம் எவ்வளவு ஆழம்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் புத்திக்கெட்டாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துகொள்ளப்படாத வைகள்.—சர்த்தருடைய சிந்தையை ஆர் அறி கூச வார்; அவருக்கு உசாவுதுணையாயிருந்தவன்யா வன்.—தனக்குப் பிரதியாகக்கொடுக்கும்படி அ கூடு வருக்கு முதல் ஒன்றைக்கொடுத்தவனார்;—சகல கூச மும் அவராலும், அவர்மூலமாகவும், அவருக்கா கவுமுண்டாயிருக்கின்றன: அவருக்கே என் றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

யெ. அதிகாரம்.

க. தேவனுடைய இரக்கங்களைக்கண்டு, அவ ரைச்சேவிப்பது கடமையெனக்காட்டல்: கூ. நேசம் முதலானநற்குணங்களை வளர்ப்பதும், பகைமுதலானதூக்குணங்களை விலக்குவதும் அவசியமெனக்காட்டல்.

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் புத்திக் க கேற்ற ஆராதனைசெய்யும்படி, உங்கள்சீரீரங்க ளைச்சேவனும், பரிசுத்தமும், தேவனுக்குப் பி ரியமுமானபவியாகநிறுத்தவேண்டுமென்று தே வனுடைய இரக்கங்களினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.—நீங்கள், இவ்வுல உ கத்திற்கு ஒப்பாக நடவாமல், தேவனுடைய கன்மையும், பிரியமும், சம்பூரணமுமானசித்த மின்னதென்று பகுத்தறியும்படி, உங்கள் மன தைப் புதிதாக்குதலினாலே மறுபுறமாகுங்கள்,— மேலும் உங்களில் எவனும் எண்ணவேண்டிய கூ அளவுக்குமேலாகத் தன்னை எண்ணாமல், அவன வனுக்குத் தேவன் பங்கிட்டவிசவாசத்தின் அ னவுக்கேறக் அடக்கமாய் எண்ணவேண்டுமென் று, எனக்கருளப்பட்டகிருபையினால் உங்களில் ஒவ்வொருவனுக்குஞ் சொல்லுகிறேன்.—நமக்கு ச ஒரே சீரீரத்தில் அநேக அவயவங்களிருந்தும் எல் லா அவயவங்களுக்கும் ஒரேதொழில் இல்லாதது டு போல, அநேகராகியநாமும் கிழித்துவுக்குள் ஒரே சீரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர அவயவ ங்களாயிருக்கிறோம்.—ஆதலால் நமக்கு அருளப் பட்ட கிருபையின்படி வெவ்வேறான வரங்களை ப்பெற்றவர்களாயிருக்கையால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ, விசவாச அளவுக்கேறக் ச சொல்லக்கடவன்.—உதவி செய்கிறவனோ எ

(யஅ) க.கொரி.யெ.உ. (உய) அதி.யெ.யெ.ச. நீதி.உஅ.யெ.ச. ஏசா.சக.உ. பிலி.உ.யெ. (உஉ) க.கொரி.யெ.உ.எபி. கூ.ச.யெ.யோவா.யெ.உ. (உக) உ.கொரி.கூ. (உடு) அதி.யெ.யெ.யெ.வ.ச.எ. உ.கொரி.கூ.யெ. ஹக்.உக.உச.வெளி.எ.கூ. (உசு) ஏசா.டுகூ.உய. சங்.யெ.எ. (உஎ) ஏசா.உஎ.கூ. எரே.கூ.கூ.கூ. எபி.அ.அ. (உஅ) உபா.எ.அ. (உக) எண்.உகூ. யெ. (கூ) எபே.உ.உ. கொலோ.கூ.எ. (கூஉ) அதி.கூ.கூ. கலா.கூ.உ.உ. (கூக) சங்.கூ.கூ. யோபு.யெ.எ. சங்.கூ.உ. (கூச) யோபு.யெ.அ. ஏசா.சய.யெ.கூ. எரே.உகூ.யெ.கூ.கொரி.உ.யெ. யோபு.கூ.உ.உ. (கூடு) யோபு.கூ.எ. (கூசு) க.கொரி.அ.கூ. கொலோ.கூ.யெ.கூ. எபி.யெ.உ.கூ. க.பேதுரு.டு.யெ. யூதா.உ.டு. வெளி.க.சு.—(யெ.அதி.கூ.) உ.கொ ரி.யெ.கூ. க.பேதுரு.உ.டு. க.கொரி.சு.யெ.உ.யெ. எபி.யெ.யெ. (உ) க.யோவா.உ.யெ. எபே.கூ.யெ. கொலோ.கூ.உ.கூ. உ.உ. எபே.டு.யெ.யெ. க.தெச.ச.சு. (கூ) அதி.கூ.எ. எபே.கூ.உ.எ.அ. நீதி.உ.டு.உ.எ. க.கொரி.யெ.எ.யெ.கூ. எபே.ச. எ. (ச) க.கொரி.யெ.உ.யெ. எபே.ச.யெ.ச. (கூ) க.கொரி.யெ.யெ. எபே.கூ.உ.கூ. (சு) க.கொரி.யெ.உ.ச. அப்.யெ.உ.எ. அப்.யெ.ச.கூ.உ.கூ.கூ. (எ) அப்.யெ.கூ.

உதவிசெய்யக்கடவன்:போதிக்கிறவனோபோதி
 அக்கக்கடவன்.—உபதேசிக்கிறவனோ உபதேசிக்
 கக்கடவன்: கொடுக்கிறவனோ கபடமில்லாமற்
 கொடுக்கக்கடவன்; முதலாளியானவனோ
 சாக்கிரதையாயிருக்கக்கடவன்,தமையசெய்
 கிறவனோஇஷ்டமனதோடே அப்படிச்செய்
 யக்கடவன்.—அன்புமாயமற்றதாயிருப்பதாக.
 தீமையைவெறுத்து நன்மையைப் பற்றிக்கொள்
 ளுங்கள்.—சகோதரநேசத்தில் ஒருவருக்கொரு
 வர் மிருந்தபட்சமாயிருங்கள்; கணம்பண்ணுகி
 றதில் ஒருவரை ஒருவர் முந்திக்கொள்ளுங்கள்.—
 வக வேலையில் அசதியாயிராமல் சாக்கிரதையாயி
 ருங்கள்;ஆலியில் அனலாயிருங்கள்; கர்த்தருக்
 கெரு ஊழியரு செய்யுங்கள்.—நம்பிக்கையிலே சந்
 தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறு
 மையாயிருங்கள்; வேண்டதெலில் உறுதியாய்த்
 தரித்திருங்கள்.—பரிசுத்தர்களுடைய குறைவு
 கள் நிறைய உதவிசெய்யுங்கள்; அந்நியரை உ
 யசபசரிக்கக் கருந்தாயிருங்கள்.—உங்களைத் துண்
 பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்: ஆசீர்
 வதிக்கிறதேயன்றிச் சபியாதிருங்கள்.—சந்தோ
 ஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்,
 வக அழுகிறவர்களுடனே அழுங்கள்.—ஒருவரோ
 டொருவரவகசின்தையுள்ளவர்களாயிருக்கள்.
 மேட்டிமையானவர்களைச் சிந்தியாமல், தாழ்ந்
 தவர்களுக்கிணங்க நடவுங்கள். உங்களுையேபுத்
 திமான்களென்றெண்ணுகிருங்கள்.—ஒருவனுக்
 குந்தீமைக்குத்தீமைசெய்யாதிருங்கள். எல்லாரு
 டையபார்வைக்கும் யோக்கியமானவைகளையே
 வடி நடப்பியுங்கள்.—கடமொகில் உங்கனாலானமட்
 டும் எல்லாமனுஷரோடு சமாதானமாயிருங்க
 வக.—பிரியமானவர்களே, நீங்களை பழிவாங்கா
 மல் கோபத்திற்கு இடங்கொடுங்கள் “பிரதிப
 லன் அளிப்பது எனக்கு உரியது, நானே பிரதி
 தண்டனைசெய்வெனென்பதைக் கர்த்தர் சொல்
 வுகிறார்,” என்று எழுதியிருக்கின்றது.—ஆதலால்
 உன்சத்துருவுக்குப் பசியுண்டாலால், அவனுக்
 குப்போசனங்கொடு; அவனுக்குத்தாகமுண்டா
 லால் அவனுக்குப் பாணங்கொடு: அதினால் நீ
 அவனுடைய தலையின்மேல் அக்கினித்தழலைக்
 உக குவிப்பாய்.—நீ தீமையினாலே செய்க்கப்படா
 மல், நன்மையினாலேதீமையைச்செயிப்பாயாக.

வக. அதிகாரம்.

க. இராசாமுதலானவர்களுக்கு அமைந்திருப்பது
 கடமையென்று சொல்லல்: அ. அன்புக்கட்
 னையின் சாரமென்று தெரிவித்தல்: வக. இரு

ளின் கிரியைகளைத்தள்ளி ஒளியின் கிரியைக
 ளைச்செய்வது அவசியமெனக்காட்டல்.
 ஒவ்வொருவனும் மேலான அதிகாரிகளுக்குக்
 கீழ்ப்படியக்கடவன். தேவனோலேயன்றி அதி
 காரமில்லை: இருக்கிற அதிகாரங்கள் தேவனோ
 லே நியமிக்கப்பட்டன.—ஆதலால் அதிகாரத்
 திற்கு எதிர்க்கிறவன் தேவனுடைய நியமத்
 திற்கு எதிர்க்கிறான்: எதிர்க்கிறவர்கள் தங்களுக்
 குத்தாமே தண்டனை வருவிக்கிறார்கள்.—அன்றி
 யும் அதிபதிகள், நற்கிரியைகளைச்செய்கிறவர்க
 ளுக்கல்ல, தூர்க்கிரியைகளைச்செய்கிறவர்களுக்
 கே பயங்கரமாயிருக்கிறார்கள். ஆகையால் நீ அ
 திகாரத்திற்குப் பயமில்லாதிருக்க விரும்பினால்
 நன்மைசெய்வாயாக, அதினால் உனக்குப்புகழ்ச்
 சி உண்டாகும்:—உனக்கு நன்மையுண்டாகும்ப
 டி அவன் தேவனுடைய ஊழியக்காரனாயிருக்
 கிறான். நீ தீமைசெய்தால்பயப்படு;அவன்வீண
 ய்க் கட்டத்தைப் பிடிக்கவில்லை:தீங்கைச்செய்கி
 ரவனுக்கு ஏற்றதண்டனை அளிப்பதற்கு அவன்
 நீதிசெலுத்துகிற தேவ ஊழியக்காரனாயிருக்கி
 ரான்.—ஆதலால் கோபாக்கினையினிமித்தமாத்திர
 மல்ல,மனச்சாட்சியினிமித்தமும் நீங்கள்அவர்க
 ளுக்குக் கீழ்ப்படியவேண்டும்.—இதற்காகவே வ
 கிரியையுங்கொடுக்கிறீர்கள்: அதை வாங்குகிற
 தற்கு அவர்கள் தேவனுடைய பன்னிலைத்
 காரராகி, இடைவிடாமல் இந்தக்காரியத்தை வி
 சாரித்து வருகிறார்கள்.—ஆனபடியினால் எல்லா
 ருக்குஞ் செலுத்தவேண்டிய கடமைகளைச் செ
 லுத்துங்கள்.எவனுக்குவரியைச் செலுத்தவேண்
 டமோ அவனுக்குவரியையும்,எவனுக்குத்தீர்வை
 யைச்செலுத்தவேண்டமோ அவனுக்குத் தீர்வை
 யையுஞ்செலுத்தவேண்டும், எவனுக்குப்பயப்ப
 டவேண்டமோ அவனுக்குப்பயப்படுங்கள்,எவ
 னைக் கணம்பண்ணவேண்டமோ அவனைக் கணம்
 பண்ணுங்கள்.—ஒருவனில் ஒருவன் வைக்க
 அவேண்டிய அன்பிலேயன்றி,வேறென்றிலும் எ
 வனிடத்திலுங்கடன்படாதிருங்கள்:பிறனில் அ
 ன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறை
 வேற்றுகிறானே.—“விபசாரஞ்செய்யாயாக,கொ
 லேசெய்யாயாக,களவுசெய்யாயாக,பொய்ச்சாட்
 சி சொல்லாயாக,இச்சியாயாக,”என்னும் இந்தக்
 கட்டளைகளும், மற்ற எந்தக்கட்டளையும், உன்
 னில் அன்புகூருகிறதுபோலப் பிறனிலும் அன்
 புகூருவாயாகஎன்னும் ஒரேவாக்கியத்திலே தொ
 கையாய் அடங்கியிருக்கின்றன.—அன்பு பிறனுக்
 குத் தீங்குசெய்யாது: ஆதலால் அன்பே நியாயப்

(அ) க.கொரி.யச.கூ. மத்.கூ.உ.உ.கூ. உ.கொரி.அ.உ. அப்.உ.உ.உ. அ.பி.ய்கூ.எ.உ.ச. க.பேதுரு.டு.உ. உ.கொரி.கூ.
 எ. (க) க.தீமோ.க.டு. க.பேதுரு.க.உ.உ. சங்.கூ.யச. ஆமோ.டு.யெ. (ய) எ.பி.ய்கூ.க. உ.பேதுரு.க.எ. பி.லி.உ.
 கூ.க.பேதுரு.டு.டு. (யெ) லூக்.யெ.யெ. பி.லி.கூ.க. க.தெச.டு.யெ. லூக்.உ.க.யெ. க.தீமோ.கூ.யெ. எ.பி.ய்கூ.க. எ.பி.
 யெ.க. யாக்.க.ச. க.பேதுரு.உ.யெ.யெ. லூக்.யெ.யெ. அப்.உ.ச.உ. எ.பே.கூ.யெ. க.தெச.டு.யெ. (யக) உ.கொரி.
 கூ.க.யெ. எ.பி.ய்கூ.யெ. க.யோவா.கூ.யெ. க.தீமோ.கூ.கூ. எ.பி.ய்கூ.உ. (யச) மத்.டு.ச.ச. அப்.எ.க.யெ. க.பேதுரு.உ.
 உ.கூ. (யடு) க.கொரி.யெ.உ.உ. (யச) க.கொரி.க.யெ. சங்.கூ.க.உ. நீதி.கூ.எ. (யஎ) மத்.டு.கூ.கூ. உ.கொரி.அ.உ.உ.
 (யஅ) மாற்.கூ.டு.யெ. எ.பி.யெ.யெ. (யக) நீதி.உ.ச.உ.கூ. உ.பா.கூ.கூ. (யஉ) யாத்.உ.கூ.ச.டு. நீதி.உ.டு.உ.உ.உ.—
 (யகூ) அதி. க.) தீத்.கூ.க. க.பேதுரு.உ.யெ.கூ. நீதி.அ.யெ.யெ. தானி.உ.உ.க. யோவா.யெ.யெ. (உ) தீத்.கூ.க. (க) க.பே
 துரு.உ.யெ. (டு) பிர.அ.உ. க.பேதுரு.உ.யெ. (எ) மத்.உ.உ.உ. (அ) கலா.டு.யெ. க.தீமோ.க.டு. யாத்.உ.அ. (க)
 யாத்.உ.யெ.யெ.கூ. லேவி.யெ.யெ. மத்.உ.உ.கூ. கலா.டு.யெ. யாத்.உ.அ. (ய) மத்.உ.உ.ச.யெ.

யச பிரமாணத்தின் லிறைவேற்றம்.—நாம் விசுவாசிக ளானபொழுதிலும் இப்பொழுது கம்முடைய இ ரட்சிப்புச்சமீபமாய்ச் சேர்ந்திருக்கிறதினால், நித் திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையா யிற்றென்று நாம் காலத்தை அறிந்திருக்கவேண் டெம்.—இரவுசென்றபோயிற்று, பகல் சமீபமாயிற் று: ஆதலால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் விட்டுவிட்கி, ஒளியின் ஆயுதங்களைத்தரிக்கக்கட விகுவோம்.—பேருணவும், வெறியும், வேசைமார்க் கமும், காமவிகாரமும், விரோதமும், பொரு மையமுள்ளவர்களாய் நடவாமல், பகலுக்கேற் றியச கச்சீராய்நடக்கக்கடவோம்.—உங்கள் மாமிசத் திற்காக அதின் இச்சைகளைத்திருத்தியாக் கும்படி தேடாமல், கர்த்தராகியயேசுக்கி ரிஸ்துவைத்தரித்துக்கொள்ளுங்கள்.

யச. அதிகாரம்.

௧. உணவுப்பொருளினியித்தஞ்சுகோதரரை அற் பமாயெண்ணுவது தகாதெனக்காட்டல்: யச. உ ணவுப்பொருளினியெல்லாம், அவிசுவாசத்தினு ல்மனுஷர் அசுகியவார்களென்று தெரிவித்தல். விசுவாசத்திற் பலவீனமுள்ளவனுடனே சமுச யமான தருக்கங்கள் செய்யாமல் அவனைச்சேர்த் துக்கொள்ளுங்கள்.—ஒருவன் எந்தப்பதார்த்தத் தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்: பலவீன முள்ளவேறொருவன்கிரைகளைப்புசிக்கிறான்.— புசிக்கிறவன் புசியாதவனை அவமதிக்கப்படாது, புசியாதவனும் புசிக்கிறவனைக் குற்றமுள்ளவ னென்று தீர்க்கப்படாது; தேவன் அவனைச் சேர்த்துக்கொண்டாரே.—மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றமுள்ளவனென்று தீர்க்கி றியோர்; அவன் நின்றாலும், விழுந்தாலும் தன்ச யசமாளனுக்குக் கணக்கொப்பிப்பான். அவன் நிலைநிறுத்தப்படுவானே: தேவன் அவனை நிலைநிறுத்தவல்லவராயிருக்கிறாரே.—அன்றியும் ஒருவன் ஒருநாளை மறுநாட்களிலும் விசேஷ மென்றெண்ணுகிறான்: வேறொருவன் எல்லா நாட்களுஞ் சமமென்றெண்ணுகிறான். அவன் அவன் தன் தன் மனதில் ஆலோசித்து நிச்சயத்தி ருக்கக்கடவன்.—ஒரு நாளை விசேஷமென்று கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசே ஷித்துக்கொள்ளுகிறான்; நாளை விசேஷமென் றுகொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசே ஷித்துக்கொள்ளாமலிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, கர்த்த ருக்கென்று புசிக்கிறான்; புசியாதவனே கர்த்த ருக்கென்று புசியாமலிருந்து, தேவனுக்

கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறான்.—நம்மில் ஒரு வனுந் தனக்காகச் சேவிக்கிறதாயில்லை, ஒருவனுந் தனக்காக மரிக்கிறதாயில்லை.—நாம் சேவித்தாலுந் தர்த்தருக்கென்று சேவிக்கிறோம்; நாம் மரித் தாலுந் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்: ஆத லால் நாம் சேவித்தாலும், மரித்தாலுந் கர்த்த ருடையவர்களாயிருக்கிறோம்.—கிறிஸ்துவும் க. மரித்தோர்மேலுஞ் சேவனுள்ளோர்மேலும் ஆண் டவர் ஆரும்பொருட்டு மரித்தும், உயிர்த்தும், எழுந்துமிருக்கிறார்.—நீ உன்சுகோதரனைக் குற்ற முள்ளவனென்று தீர்க்கிறதென்ன, உன்சுகோத ரனை அவமதிக்கிறதென்ன, நாம் அனைவரும் கிறிஸ்துவின் கியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.—“முழங்கால்யாவும் என் சமூகத்தில் யச முடங்குமென்றும், நாவுகன்யாவும் தேவனை அ நிக்கைபண்ணுமென்றும் என் சேவனைக்கொண் டெசொல்லுகிறேன் என்பதைக் கர்த்தர் சொல் லுகிறார்,” என்று எழுதியிருக்கின்றது.—ஆதலால் யச நம்மில் எவனுந் தன்னைக்குறித்துத் தேவனுக் குக் கணக்கு ஒப்பிக்கவேண்டெம்.—இப்படியிருக் கிறபடியால், நாம் இனி ஒருவரை ஒருவர் குற்ற முள்ளவர்களென்று தீராதிருப்போமாக: ஒருவ னுந் தன் சுகோதரன் இடறுகிறதற்காயினும், வி முகிறதற்காயினும் ஏதாவன ஒன்றையும் அவ னுக்குமுன்பாகப் போடாதபடிக்கே தீர்மானித் துக்கொள்ளக்கடவோம்.—எந்தப்பொருளுஞ்ச யச பாவத்தின்படி அசுகியல்லல்: ஆயினும் எந்தப்பொ ருளும் அசுகியென்று எண்ணிக்கொள்ளுகிறவ னுக்கு அது அசுகியாகுமென்று நான் கர்த்தரா கியயேசுவின் அறிந்து நிச்சயத்திருக்கிறேன்.—ஆதலால் உன் போசனத்தினால் உன் யசுகோதரனுக்கு விதனமுண்டாக்கினால் நீ அன் பாய் நடக்கிறவனல்ல. கிறிஸ்து மரித்து மீட் டவனை நீ உன்போசனத்தினாலே நாசப்படுத்தா தே.—உங்கள் நன்மை தூஷணிக்கப்படுவதற்கு யச இடங்கொடாதிருப்பீர்களாக.—தேவனுடைய யச இராச்சியம்போசனபாணங்களில்ல, அது நீதி; சமாதானம், பரிசுத்த ஆவியினுண்டாகுஞ்சந் தோஷம் என்னும் இவைகளிலுள்ளதே.—இவைக யச ளாலே கிறிஸ்துவக் கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும், மனுஷரால் அவ்கி கரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான்.—ஆதலால் யச சமாதானத்திற்கேற்றவைகளையும், ஒருவரை ஒரு வர் ஞானவளர்த்தியில் தேறப்பண்ணுகிறவைக ளையுந் தேடிக்கொள்ளக்கடவோம்.—போசனத்தி உய னியித்தந் தேவனுடைய கிரியையை நாசஞ்

(யச)க.கொரி.யெ.௧௪. எபே.௩.யச. ௧.தெச.௩.௩.௧. (யெ) எபே.௩.யச. கொலோ.௧.௧. எபே.௧.யச. (யச)யி. ௪.௧. கபேதுரு.உ.யெ. நீதி.உ.௧.உ.ய. லூக்.உ.௧.௧௪. கபேதுரு.௪.௧. க.கொரி.௧.௧. எபே.௩.௩. யாக்.௧.யச. (யச) கலா.௧.உ.எ. எபே.௪.உ.௪. கொலோ.௧.ய. கலா.௩.யச. கபேதுரு.உ.யச.—(யச) அதி. ௧.) க.கொரி.௧.௧.யச. (உ) வச.யச. க.கொரி.யெ.௩. க.தீமோ.௪.௪. தீத்.௧.யெ. (௧) கொலோ.உ.யச. (௪) யாக்.௪.யெ. (௩) கலா.௪.யி. (௧) கலா.௪.யி. க.கொரி.யெ.௧௧. க.தீமோ.௪.௧. (௪) க.கொரி.௧.யச.உ.யெ. கலா.உ.உ.ய. தெச.உ.யெ. கபேதுரு.௪.௩. (௧) உ.கொரி.௩.யெ. அப்.யெ.௧. (ய) மத்.உ.௩.௧௧. கலா.௧.௩. அப்.யெ.௪.௨. அப்.யெ.௧. உ.கொரி.௩.யி. யூதா.யச.யெ. (யச) ஏசா.௪.௩.௧. யி.உ.யெ. (யெ) மத்.யெ.௧௧. கலா.௧.௩. கபேதுரு.௪.௩. (யச) க.கொரி.௧.௧.யச. (யச) அப்.யெ. யெ. க.கொரி.யெ.௩. க.தீமோ.௪.௪. தீத்.௧.யெ. க.கொரி.௧.௧.யெ. (யெ) க.கொரி.௧.௧.யச. (யச) அதி.யெ.யெ. (யெ) க.கொரி.௧.௧. (யச) உ.கொரி.௧.௧. (யச) சங்.௧.யச. அதி.யெ.௩. க.கொரி.யச.யெ. க.தெச.௩.யச. (உய) வச.யெ. மத்.யெ.யச. அப்.யெ.யெ. க.கொரி.௧.௧.யச.யெ.

செய்யாதே. எந்தப்பொருளுஞ்செய்யுள்ளதே; ஆனாலும், இடறும்படி புசிக்கிறவனுக்குத்தீமையுள் உக னதாயிருக்கும்.—மாயிசுத்தைப்புசித்தல், மதுவைக்குடித்தல், மற்றெதையாவது செய்தல் உன் சகோதரன் இடறுகிறதற்காயினும், தவறுகிறதற்காயினும், மெலிவடைகிறதற்காயினும் ஏதுவாயி உருந்தால் அதைச்செய்வது நல்லதல்ல.—உனக்கு விசுவாசமுண்டானால் உனதுள்ளத்தில் தேவனுக்கு முன்பாக அதைக்காத்துக்கொள். நல்லதென்று நிச்சயித்த காரியத்திலே தன்னைக்குற்ற உக வாளியாக்காதவன் வாழ்வுடையவன்.—சமுசயத்துடன் புசிக்கிறவன், விசுவாசத்தினாலே புசியாத தினியித்தந்தண்டனைக்குப்பாத்திரலவான்: விசுவாசத்தினின்று தோன்றாத யாவும் பாவம்.

100. அதிகாரம்.

க. பலவான்கள் பலவீனருக்குத்துணைநிற்பது அவசியமெனக்காட்டல்: அ. விசுவாசிகளெல்லாருஞ் சகோதரரென்று தெரிவித்தல்: டிச. பவுல் உரோமரிடத்திலே போவதற்கு வாக்குக்கொடுத்தல்: கூ0. தனக்காகப் பிரார்த்தனைபண்ணும்படி அவர்களைவேண்டல்.

பலமுள்ளவர்களாயிருக்கிற நாம் சய பிரியத்தின்படி நடவாமல், பலவீனமுள்ளவர்களுடைய பலவீனங்களைத் தாங்குவது கடமை.—நம்மில் ஒவ்வொருவனும் தன் தன் அயலானுடைய நன்மைக்கென்று ஞானவளர்த்தியுண்டாகும்படி, அவனுக்குப்பிரியமாய் நடக்கக்கடவன்.—கிறிஸ்துவர் தமது பிரியத்தின்படி நடவாமல், “உம்மை நிரந்திக்கிறவர்களுடைய நிரந்தைகள் என்மேல்வந்தன” என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.—அன்றியும் வேதவாக்கியங்களினுண்டாகும் பொறுமையினும், ஆறுதலினும் நாம் நம்பிக்கை அடையும்பொருட்டு, பூருவத்தில் எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதப்பட்டிருக்கின்றன.—நம்முடைய கர்த்தரான யேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை நீங்கள் ஒரே மனதினாலும், ஒரே வாக்கினாலும் துதிக்கும்படி,—பொறுமையையும் ஆறுதலையும் அருளுந் தேவன், யேசுக்கிறிஸ்துவின் மாதிரிப்படி நீங்கள் ஒருவருக்கொருவர் ஏகசின்தையுள்ளவர்களாகும்பொருட்டு, உங்களுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக.—அப்படியே தேவனுடைய மகிமைவிளங்கக்கிறிஸ்து நம்மை அங்கிகரித்தபோல, நீங்களும் ஒருவரை ஒருவர் அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.—பிதாக்களுக்கு அருளிச்செய்யப்பட்ட வாக்குத்தந்தங்களை உறுதியாக்கும்பொருட்டு, தேவனு

டைய சத்தியத்தினியித்தம் யேசுக்கிறிஸ்துவிருத்தேசேனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரராரொன்று நான் சொல்லுகிறேன்.—அன்றியும், தேவனுடைய அனுக்கிரகத்தினியித்தம் அவரைத்துதிப்பது, அந்நியதேசத்தாருக்குவகடமை; அந்தப்படி, “இதினியித்தம், அந்நியதேசத்தாருக்குள் உம்மைக்கீர்த்தனம்பண்ணுவேன், உமது நாமத்தினாலே துதிபாடுவேன்,” என்று எழுதியிருக்கின்றது.—பின்னும் அவர், “அந்நியரே, அவருக்குரியசனங்களோடே களிகூருங்கள்,” என்றும், “புறத்தேசத்தாரே, நீங்கள் அனைவருங்கர்த்தாவை ஸ்தோத்திரியுங்கள்; சனங்களே, நீங்கள் சமஸ்தரும் அவரைத்துதியுங்கள்,” என்றுஞ்சொல்லுகிறார்.—இவையுமன்றி, ஏசாயா, “நஷாயின் வேட்கும், அந்நியரை அரசாளும்படி எழுந்திருப்பவருமாகிய ஒருவர்தோன்றுவார்; அவரிடத்தில் அந்நியர் நம்பிக்கைவைப்பார்கள்,” என்று சொல்லுகிறார்.—ஆதலால் நீங்கள் பரிசுத்தஆவியின் பலத்தினாலே சம்பூரண நம்பிக்கை பெறுவதற்கு அந்த நம்பிக்கையை அருளுந் தேவன், விசுவாசத்தைக்கொண்டு உங்களை எல்லாவிதமான சமாதானத்தினாலும் மகிழ்ச்சியினாலும் பூரணப்படுத்துவாராக.—என் சகோதரரே, நீங்கள் நற்குணநிறைவுள்ளவர்களும், சகல அறிவினாலும் பூரணப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் உபதேசஞ்சொல்லவல்லவருமாயிருக்கிறீர்களென்றுகாணே உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன்.—ஆய் 100 இனும் சகோதரரே, அந்நியதேசத்தார் பரிசுத்தஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, அங்கிகரிக்கப்பட்டதற்கைநவேத்தியமாவதற்கு நான் தேவனுடைய சலிசேஷத்தைக்குறித்து ஆசாரிய ஊழியத்தைச் செய்து, அந்நியதேசத்தாரிடத்தில் யேசுக்கிறிஸ்துவின் பணிவிடைக்காரையிருக்கும்படி,—தேவன் எனக்கு அருளிய கிருபை யினாலே நான் உங்களுக்கு ஞாபகப்படுத்தும்பொருட்டு, இவைகளைத் தைரியத்துடன் எழுதினேன்.—ஆதலால் நான் தேவனுக்குரியவை யெகளைக்குறித்து யேசுக்கிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்டுவதற்குக் காரணமுண்டு.—யெரூஷலேம்வெட்டாங்கிச்சுற்றிலும், இல்லுரிக்குதேசம்வரைக்குங் கிறிஸ்துவின்னுடைய சலிசேஷத்தை எங்கும் பிரசங்கிக்கும்படி,—வாக்கியத்தினாலும், கிரியையினாலும், அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவனுடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், அந்நியதேசத்தாரைக் கட்டளைக்கமைவிக்கிறதற்குக் கிறிஸ்து என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச்

(உக) க.கொரி.அ.யுக. (உஉ) க.யோவா.க.உக. (உக) தீ.க.யெ. (100) அதி. க.) கலா.சு.க. அதி.யெ.க. (உ) க.கொரி.கூ.யுக.உஉ. பிலி.உ.ச.இ. அதி.யெ.யுக. (க) மத்.உ.சு.கூ. யோவா.இ.கூ. சங்.சு.கூ. (ச) க.கொரி.கூ.கூ.யெ.உ.தீமோ.கூ.யுக.யெ. (இ) அப்.ச.உ.ச.கூ.உ. (சு) அதி.யெ.யுக. க.கொரி.க.யெ. பிலி.கூ.யுக. (எ) அதி.யெ.சு.கூ. அதி.இ.உ. (அ) மத்.யெ.உ.ச. யோவா.க.யுக. அப்.கூ.உ.இ.உ.ச. அதி.கூ.கூ. உ.கொரி.க.உ.யெ. (க) யோவா.ய.யெ.ச. அதி.கூ.உ.கூ. சங்.யெ.சு.கூ. (ய) உபா.கூ.உ.சு.கூ.யெ.சங்.யெ.க. (யஉ) ஏசா.யுக.க.யெ. வெளி.இ.இ. (யகூ) அதி.யெ.யெ. (யச) உ.பேதுரு.க.யெ.உ. க.யோவா.உ.உ.க. க.கொரி.அ.க.எ.யெ. (யடு) அதி.கூ.கூ. கலா.க.யெ. எபே.கூ.எ.அ. (யசு) அதி.யெ.யெ. கலா.உ.எ.அ.கூ. க.தீமோ.உ.எ. உ.தீமோ.க.யுக. ஏசா.சு.கூ.உ.யெ. பிலி.உ.யெ. (யஎ) எபி.இ.க. (யஅ) அப்.யுக.யுக. உ.கொரி.யெ.யெ. (யக) அப்.உ.க.யுக. கலா.உ.அ. அதி.க.ச.

சொல்வதேயன்றி, வேறொன்றையும் நான் சொல் உயலத்துணியமாட்டேன்.—“அவரைக்குறித்துச் செய்திகளேதாவர்கள் காணப்பெறுவார்கள்,” என்றும், “கேள்விப்பட்டாதவர்கள் அறிந்துகொள்வார்கள்,” என்றும் எழுதியிருக்கிற பிரகாரம், நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேற் உககட்டாதபடிக்கு,—கிறிஸ்துவினுடைய நாமஞ் சொல்லப்பட்டிராத இடங்களிற் சுவீசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி விரும்பிப் பிரஉஉயாசப்பட்டேன்.—இதிலால் உங்களிடத்தில் வருகிறதற்கு அடிக்கடி எனக்குத் தடையுண்டா உகயிற்று.—இப்பொழுது இந்தத் திசைகளில் இருக்கிறதற்கு எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்களிடத்தில் வரும்படி அநேகவருஷமாய் எனக்கு மகாவாஞ்சை உண்டாயிருந்தபடியினாலும், உசநான் ஸ்பானியாதேசத்திற்குப் பிரயாணம்பண்ணுமையில் உங்களைக்கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் தங்குவதினாலுண்டாகுஞ் சந்தோஷத்தை அடைந்தபின்பு அவ்வழியேசெல்ல உங்களால் அனுப்பிவிடப்படவும் நம்பிக்கையாயிருக்க உகுகிறேன்.—இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படி நான் யெருஷலேமுக்கு உசகுப் பிரயாணம்போகிறேன்.—மக்கேதோனியாவிலும், அகாயவிலுமுள்ளவர்கள், யெருஷலேயிலுள்ள பரிசுத்தவான்களில் தரித்திரருக்காகக் கிலதருமங்களைச் சேர்த்துக்கொள்ளப் பிரியம் உசஎபட்டிருக்கிறார்கள்.—இவர்கள் பிரியப்பட்டிருக்கிறார்களே; இவர்கள் அவர்களுக்குக் கடனாகளாயிருக்கிறார்கள். அந்நியர் அவர்களுடைய ஞானப்பொருள்களிற் பங்குபெற்றிருக்க, நாங்கள் லெளகீக நன்மைகளால் அவர்களுக்கு உதவி உசுசெய்யக் கடனாகளாயிருக்கிறார்களே.—இதை நான் நிறைவேற்றி, இந்தப்பலனை அவர்களிடத்தில் பத்திரப்படுத்தினபின்பு, உங்கன்வழியாய் உகஸ்பானியாதேசத்திற்குப்போகிறேன்.—நான் உங்களிடத்தில் வரும்பொழுது, கிறிஸ்துவினுடைய சுவீசேஷத்தின்சம்பூரண ஆர்வாதத்தோடே உகவருவேனென்று நிச்சயத்திருக்கிறேன்.—சகோதரரே, யூதேயாதேசத்திலிருக்கிற அவிசவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்பட்டு, யெருஷலேயிலுள்ள பரிசுத்தவான்களுக்கு நான்செய்யப்போகிற ஊழியம் பரிசுத்தவான்களால் அங்கிகரிக்க உககப்பட்டபின்பு,—தேவனுக்குத் திருவுணமா னால் நான் சந்தோஷத்துடன் உங்களிடத்தில் வந்து உங்களுடே ஆறுதல் அடையும்பொருட் உகஉடாக,—நீங்கள் என்னுடைய எனக்காகத் தேவனிடத்திற் போராட்டமாய்விண்ணப்பம்பண்ணவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகி

ய யேசுக்கிறிஸ்துவினிமித்தமும், ஆவியின் அன்பினிமித்தமும் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.—சமாதானத்தின் தேவன் உங்கககளைவைவரோடும் இருப்பாராக. ஆமென்.

யசு. அதிகாரம்.

க. பவுல் உரோமரில் அநேகருக்கு வாழ்த்துதல் அனுப்பல்: யௌ. அவர்களுக்குப் தேசஞ்செய்தல்: உச. பவுலுடன் இருந்தசனங்கள் வாழ்த்துதல் அனுப்பல். அவர்களுக்குப் தேசஞ்செய்தல்: உக. நன்மைகளினிமித்தந் தேவனைத் துதித்தல்.

கெங்கிரேயாணரின் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி வொய்பேயானை நீங்கள் கர்த்தர் நிமித்தம் பரிசுத்தவான்களுக்குக் கேற்றபடி அங்கிகரித்துக்கொண்டு,—எந்தக்காரியத்தில் உங்கள் உதவி அவளுக்கு அவசியமோ, அதிலே நீங்கள் அவளுக்குத் துணைநிற்கவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்பிக்கிறேன்: அவள் அநேகருக்கும், எனக்குக்கூட ஆதரவாயிருந்தாள்.—கிறிஸ்து யேசுவுக்குள் உசஎன் உடனவேலைக்காரராகிய பிரிஸ்கில்வானையும், அக்வீலாவையும் வாழ்த்துங்கள்.—அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்துகளைக்கட்கத்திற் குக்கொடுத்தார்கள்: நான் மாத்திரமல்ல, அந்நியதேசத்தாராகிய சமஸ்த சபையாரும் அவர்களைக் குறித்துத் துதிசெய்துகிறார்கள்.—அவர்கள் வீட்டிற்குடிவருகிற சபையையும் இவாழ்த்துங்கள். அகாயவில் கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என்பிரியமான எப்பனைத்தென்பவனை வாழ்த்துங்கள்.—எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியானை வாழ்த்துங்கள்.—அப்போஸ்தலருக்குள்ளே பெயர்பெற்றவர்களும், எனக்குமுன்னே கிறிஸ்துவுக்குள்ளானவர்களும், என் இனத்தாரும், என்னுடன் காவலிற் கட்டுண்டவர்களாகிய அந்திரோனிக்கையும், இயூனியாவையும் வாழ்த்துங்கள்.—கர்த்தருக்குள்ளாய் எனக்குப்பிரியமான அம்பிவியாவைவாழ்த்துங்கள்.—கிறிஸ்துவுக்குள்ளும் முடன் வேலைக்காரனாகிய உருபானுவையும், எனக்குப்பிரியமான இஸ்தாகுவையும் வாழ்த்துங்கள்.—கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லியை வாழ்த்துங்கள். அரிஸ்தொபுவின் வீட்டாரை வாழ்த்துங்கள்.—என் இனத்தாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். கர்த்தருக்குப்பட்டவர்களாகிய நர்கினின் வீட்டாரை வாழ்த்துங்கள்.—கர்த்தராவின் ஊழியத்திற்குப் பிரயாசப்படுகிற திரிபேருனையும், திரிபோசானையும் வாழ்த்துங்கள். கர்த்தரின் ஊழி

(உய) உ.கொரி.ய.யசு.யெ.யசு. ஏசா.இ.உ.யெ. (உஉ) அதி.க.யசு. க.தெச.உ.யெ.யசு. (உக) அப்.யசு.உச. அதி.க.க. (உச) அப்.யெ.க. வச.கச. (உக) அப்.யசு.உச. (உச)க.கொரி.யசு.க.உ. (உஎ) அதி.யசு.யெ. க.கொரி.க.யசு. கலா.சு.சு. (உஅ) பிலி.ச.யெ. (உக) அதி.க.யசு. (கய) உ.தெச.க.உ. உ.கொரி.அ.ச. (கக) அதி.க.யசு. அப்.யசு. உச. க.கொரி.ச.யசு. யா.ச.யெ. க.கொரி.யசு.யசு. உ.கொரி.எ.யசு. உ.நீமோ.க.யசு. பிலே.எ.யெ. (கஉ) பிலி. உச. உ.கொரி.க.யசு. கொலோ.ச.யெ. (கக) க.கொரி.யசு.கசு. க.தெச.இ.உசு. எபி.யசு.உய.—(யசு. அதி. க.) அப்.யசு.யசு. பிலி.உ.உசு. க.யோவா.இ.சு. (க) அப்.யசு.உ.யசு.உசு. உ.நீமோ.ச.யசு. (இ) க.கொரி.யசு.யசு. கொலோ.ச.யெ. பிலே.உ. க.கொரி.யசு.யெ. (எ) கலா.க.உசு.

யத்தில் யிகவும் பிரயாசப்பட்டே, எனக்குப் பிரியமாயிருக்கிற பெர்சியாளை வாழ்த்துங்கள்.—
 106 கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட உருப்புவையும், அவனுக்கும் எனக்குந்தாயானவனையும் 107 வாழ்த்துங்கள்.—அசிக்கிரித்தையும், பிலேகோனையும், எருமாவையும், பத்திரோபாவையும், எருமேயையும், அவர்களுடனேயிருக்கிற சகோதர 108 மூரையும் வாழ்த்துங்கள்.—பிலோலோகையும், பூலியாரையும், நெரேயுசையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களுடிக் குத்தவர்கள் எல்லாரையும் வாழ்த்துங்கள்.—
 109 ஒருவரை ஒருவர் பரிசுத்தமாய் முத்தஞ்செய்து வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.—சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விபரீதமாய்ப் பேதல்களையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்களுடைய குறிப்பறிந்து, அவர்களைவிட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் 110 புத்திசொல்லுகிறேன்.—அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவைச் சேவிக்காமல், தங்கள் வயிற்றுக்கேஊழியஞ்செய்து, இன்சொற்களினாலும், இதம்பேசுகிறதினாலும் பேதையரின் இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்.—
 நீங்கள் கட்டளைக்கு அமைந்திருக்கிறவர்களென்று யாவருக்குத் தெரியவந்ததினால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன். ஆயினும் நீங்கள் நன்மைக்கு அறிவாளிகளும், தீமைக்கு அறிவீனருமாய்

ருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.—சமாதா உலகத்தின் தேவன் சிக்கிரத்தில் உங்கள் காலின் கீழே சாத்தானை கைக்குவார். நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் கிருபை உங்களுடிகுப்பதாக. ஆமென்.—என் உடன்பேரலைக்காரனாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய உலூசியும், யாசோனும், சோசிப்பத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள்.—இந்த நிருபத்தை உடனடியாக எழுதின தெர்த்தியுவாகிய கான், கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.—என்னையும் உபசபையனைத்தையும் உபசரித்தவருகிற காயு உங்களை வாழ்த்துகிறேன். கரத்திற்கு அகிபதியாகிய எரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள்.—
 நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் கிருபை உங்களைவரோடுயிருப்பதாக. ஆமென்.—ஆதி உடிகாலங்கள்முதல் மறைவாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசிகள் சொல்லிய வேதவாக்கியங்களினால், அகாதியான தேவனுடைய கட்டளையின்படி விசுவாசத்திற்குக் கீழ்ப்படிகிறதற்கு, சருவ தேசத்தாருக்கும் வெளிப்படுத்தப்பட்டதும், அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற மறைபொருளை வெளிப்படுத்தலின்படியேயும்,—
 யேசுக்கிறிஸ்துவைப்பற்றும் பிரசங்கமாகிய என்சுவிசேஷத்தின்படியேயும், உங்களை ஸ்திரிப்படுத்த வல்லவராகிய—
 ஓரே ஞானமுள்ள தேவனுக்கு யேசுக்கிறிஸ்து மூலமாய் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

(106) உ.யோவா.க.(107)க.கொரி.யெ.உ.ய. (108) அப்.யெ.க.ரு.உ.ச. க.தீமோ.க.க.க.கொரி.க.க.யெ. உ.தீமோ.க.க. உ.யோவா.ய. (109) பிலி.க.யெ. கொலோ.உ.ச. உ.பேதுரு.உ.க. (110) க.கொரி.யெ.உ.ய. (உ.ய) அதி.யெ.க.க. ஆதி.க.யெ. க.கொரி.யெ.உ.க. (உ.ச) க.தெச.க.உ.ய. (உ.ரு) க.கொரி.உ.எ. எ.பே.க.க.க. (உ.க) எ.பே.க.ய. க.பேதுரு.க.உ.ய. அப்.க.எ. எ.பே.க.உ.ய. க.தெச.க.யெ. உ.தெச.உ.யெ. பூதா.உ.ச.எ.பே.க.யெ. கொலோ.க.உ.எ. (உ.எ) க.தீமோ.க.யெ. க.தீமோ.க.யெ. பூதா.உ.ரு.

கொரிந்தியருக்கெழுதின

முதலாம் நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்துதல்சொல்லல்: ச. கொரிந்தியருக்குக் கிடைத்த கிருபையினியித்தம் பவுல் தேவனைத்துதித்தல்: டி. பேதத்தினியித்தம் அவர்களைக்கண்டித்தல்: டிஎ. சுவிசேஷத்தின்மேன்மைபாராட்டல்: உக. சுவிசேஷத்தினால் அறிவீனருக்குநீர்த்திரருக்கும் இரட்சிப்பைஅருளித்தேவன் தமது மகிமையைவினக்கல்.

கொரிந்துநகரத்தில் கிறிஸ்து யேசுவினும் சுத்திகரிக்கப்பட்டவர்களும், பரிசுத்தராவதற்கு அழைக்கப்பட்டவர்களுமாகிய தேவனுடைய சபையாருக்கும், எவ்விடத்திலும் நமக்குநீர்களுக்குக் கர்த்தராயிருக்கிற யேசுக்கிறிஸ்துவின் நாமத்திற் பிரார்த்தனைபண்ணி வருகிற யாவருக்கும்,—தேவனுடைய சித்தத்தின்படி அப்போஸ்தலனாகும்பொருட்டியே சக்கிறிஸ்துவின் அழைக்கப்பட்டபவுலும், சகோதரனாகிய சொஸ்தேனையும் எழுதிக்கொள்வது:—நம்முடைய பிதாவாகிய தேவனுலும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் உங்களுக்குக் கிருபையுஞ் சமாதானமுமுண்டாகக்கடவன.—தேவன் யேசுக்கிறிஸ்து மூலமாய் உங்களுக்குக் கிருபை அருளிப்படியினால், நான் உங்கள் சிமித்தம் இடைவிடாமல் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.—கிறிஸ்துவைக் குறித்த சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரமாக்கப்பட்டபிரகாரம்,—நீங்கள், அவரால் எல்லாவற்றிலும், எல்லா உபதேசத்திலும், எல்லா அறிவிலும் ஐசுவரியமுள்ளவர்களானீர்கள்.—ஆதலால் நீங்கள் எந்தவரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவைப்படுவதைக்காத்திருக்கிறீர்கள்.—தமது குமாருலும், நமது கர்த்தருமாயிருக்கிற யேசுக்கிறிஸ்துவுடன் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.—ஆதலால் நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் நாளில் நீங்கள் குற்றமற்றவர்களாகும்பொருட்டு, முடிவுபரியந்தம் உங்க

ளை ஸ்திரப்படுத்தவார்.—சகோதரரே, நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் இணங்கிப்பேசி, பேதங்களில்லாமல் ஒரே மனதும், ஒரே ஆலோசனையுமுள்ளவர்களாய் இசைந்திருக்கவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.—என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்களுண்டு என்று குலோவையாளின் வீட்டாரிற் சிலரால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.—உங்களில் அவனவன், நான் பவுலைச் செர்ந்தவன்; நான் அப்பொல்லோவைச்சேர்ந்தவன்; நான் கேபாவைச்சேர்ந்தவன்; நான் கிறிஸ்துவைச் செர்ந்தவனென்று சொல்லுகிற தினால் நான் இப்படிச்சொல்லுகிறேன்.—கிறிஸ்துப்பிரிந்திருக்கிறாரா, உங்கள் சிமித்தம் பவுல் சிலுவையில் அறையப்பட்டானா, அல்லது பவுலின் நாமத்தினால் ஞானஸ்நானம்பெற்றீர்களா.—ஸ்தேவானுடைய வீட்டாருக்கும், கிறிஸ்துவுக்கும், காயுவுக்குமேயன்றி, வேறருக்காவது ஞானஸ்நானங்கொடுத்தேனோ நான் அறியேன்.—உங்களில் வேறொருவருக்கும் ஞானஸ்நானம் இடிகொடாததற்காக நான் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.—இதினாலே நான் என் நாமத்தைக்கொண்டு ஞானஸ்நானம் கொடுத்தெனென்று ஒருவனுஞ் சொல்லமாட்டான்.—ஞானஸ்நானம் இடிகொடுப்பதற்கல்ல, கிறிஸ்துவின்னுடைய சிலுவை வினையிராதபடி அவர், ஞானவாக்குகளில்லாமற் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறதற்கே என்னை அனுப்பினார்:—சிலுவையின் பிரசகம், கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயினும் இரட்சிக்கப்பட்டவர்களாகிய நமக்கு அது தேவபலமுள்ளதாயிருக்கின்றது.—“நான் ஞானிகளுடைய ஞானத்தை அழித்து, புத்திமான் களுடைய புத்தியை ஒழிப்பேன்,” என்று எழுதியிருக்கின்றது.—ஞானி எங்கே, வேதபாரகன் உய் எங்கே, இவ்வுலகத்தின் தருக்கசாஸ்திரி எங்கே; இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்குகிறார்களவா.—தேவனுடைய ஞானத்திற்கிசைய உலகம் சுயஞானத்தினாலே தே

(க. அதி. க.) யூதா.க. யோவா.யெ.யெ. ரோ.க.எ. அப்.க.யெ.உ. ரோ.க.உ.உ. (உ) ரோ.க.உ. எபே.க.க. அப்.யெ.யெ. (க) ரோ.க.எ.அ. (ஊ) அதி.உ.உ. உ.நீமோ.க.அ. (ச) அதி.யெ.அ. உ.கொரி.அ.எ. (எ) பிலி.க.உ.யி.தி.உ.யெ.உ. உ.பேதுரு.க.யெ.உ. கொலோ.க.ச. (அ) க.தெச.க.யெ.உ. கொலோ.க.உ.உ. க.தெச.ஊ.உ.க. (க) ஏசா.ச.க.எ. க.தெச.ஊ.உ.ச. எபி.யெ.உ.க. யோவா.யெ.உ.க. க.யோவா.க.க. (ய) ரோ.யெ.யெ.உ. உ.கொரி.யெ.யெ. பிலி.உ.உ. க.பேதுரு.க.அ. (யெ) அதி.க.ச. அப்.யெ.உ.ச. யோவா.க.ச.உ. (யெ) உ.கொரி.யெ.ச. எபே.ச.ஊ. (யெ) அப்.யெ.அ. ரோ.யெ.உ.க. (யெ) அதி.உ.க.ச.யெ.உ. உ.பேதுரு.க.யெ. (யெ) உ.கொரி.உ.யெ. அப்.யெ.யெ. அதி.யெ.உ. ரோ.க.யெ. (யெ) யோபு.யெ.யெ. ஏசா.உ.க.யெ. எரோ.அ.க. (உய) ஏசா.க.க.யெ. யோபு.யெ.யெ.உ.யெ.உ.ச. ஏசா.ச.ச.உ. ரோ.க.உ.உ. (உக) ரோ.க.யெ.உ.க.உ. மத்.யெ.உ.உ.

வனை அறியாதிருக்கையில், தேவன் பிரசங்கத்தின் பைத்தியத்தினால் விசுவாசிக்கிறவர்களை உடிரட்சிக்கத் திருவுளங்கொண்டார்.—யூதர் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்.—நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம், அது யூதருக்கு இடறலும், கிரேக்க உசருக்குப் பைத்தியமுமாயிருக்கின்றது.—எப்படியும் யூதராயினும், கிரேக்கராயினும், அழைக்கப்பட்டவர்களுக்குக் கிறிஸ்து தேவபலமும், தேவ ஊனமுமாயிருக்கிறார்.—தேவனுடைய பைத்தியம் மனுஷரிலும் ஞானமுள்ளது; தேவனுடைய பலவீனம் மனுஷரிலும் பலமுள்ளது.—உசுகோதரரே, உங்கள் அழைத்தலைப்பாருங்கள், அழைக்கிறவர்களில் மாமிசத்தின்படி ஞானிகளாவது, வல்லவராவது, உயர்வுலத்தாராவது அநேகர் இல்லை.—ஞானிகளை இலச்சைப்படுத்தும்படி, தேவன் மூடனைத் தெரிந்துகொண்டார்; பலவான்களை இலச்சைப்படுத்தும்படி, பலவீனரைத் தெரிந்துகொண்டார்.—உள்ளவைகளை வீழ்த்தும்படி, தேவன் இல்லவைகளையும், உலகத்தின் இழிவானவைகளையும், அவமதிக்கப்பட்டவைகளையுள் தெரிந்துகொண்டார்.—அதினால் மாமிசமுள்ளவன் எவனுள் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்டமாட்டான்.—தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமாகிய கிறிஸ்துவே சுவில் நீங்கள் அவரால் இருக்கிறீர்கள்.—ஆதலால் எழுதியிருக்கிறபடி “மேன்மைபாராட்டிகிறவன், கர்த்தரைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.”

உ. அதிகாரம்.

க. வித்தை சாமர்த்தியம் இவைகளைக்காட்டப் பவுல் சுவிசேஷத்தைப்பிரசித்தம்பண்ணவில்லையென்று தெரிவித்தல்: சு. லெளகீக ஞானத்திலுஞ் சிரேஷ்டமான தேவனுடைய ஞானத்தின்படி சுவிசேஷத்தைப்பிரசித்தப்படுத்தல்.

சுகோதரரே, சிலுவையில் அறையுண்டேயே சுகிறிஸ்துவையேயன்றி, நான் உங்களுக்குள்ளே வேறொன்றையும் அறியமாட்டேனென்று உதீர்மானித்தபடி, நான் உங்களிடத்தில் வந்தபொழுது சிறந்தவசனிப்போடாவது, ஞானத்தோடாவது, உங்களுக்குத் தேவனுடைய சாட்சியைத் தெரிவிக்கவில்லை.—நான் பலவீனத்தோடும், பயத்தோடும், மிகுந்தநெக்சத்தோடும் உங்களிட

திவிருந்தேன்.—உங்கள்விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பலத்தில்தலைபெறும்படி,—என் சம்பாஷணையும், என் பிரசங்கமும் மனுஷனுடைய ஞானத்திற்குரியவையாக்குகளாயிராமல், ஆவியினாலும், பலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டவைகளாயிருந்தன.—எப்படியுந்தேறினவர்களிடத்திலும் நான்கள் ஞானமுள்ளவாக்கையே வசனிக்கிறோம்: அது இவ்வலகஞானமல்ல, நாசமடைகிறவர்களாகிய இவ்வலகத்தின் பிரபுகளின் ஞானமும்ல்ல.—இரகசியத்தில் மறைக்கப்பட்டதும், நம்முடைய மகிமைக்கேதுவாய், உலகத்தோற்றத்திற்குமுன் தேவன் தீர்மானித்தமாயிருக்கிற அந்தத் தேவஞானத்தையே வசனிக்கிறோம்.—இவ்வலகத்தின் பிரபுகளில் ஒருவனும் அதை அறிந்ததில்லை; அவர்கள் அறிந்ததுண்டானால் மகிமையுள்ள கர்த்தாவைச் சிலுவையால் அறையார்கள்.—எழுதியிருக்கிறபடி, “தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்காக ஆயத்தப்படுத்தினவைகளைக் கண்டாணவியில்லை, காது கேட்கவியில்லை, அவைகள் மனுஷனுடைய மனதில் தோன்றவில்லை.”—தேவனே தமது ஆவியினால் எங்களுக்கு அவைகளை வெளிப்படுத்தினார்: ஆவியானவர் தேவனுடைய ஆழமானவைகள் முதலிய எல்லாவற்றையும் ஆராய்ந்திருக்கிறாரே.—மனுஷனிலுள்ள ஆவியேயன்றி, மனுஷரில் யாவன் மனுஷனிலுள்ளவைகளை அறிவான்; அப்படியே தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனுள் தேவனிடத்திலுள்ளவைகளை அறியான்.—அப்படியிருக்க, உதேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை நான்கள் அறியும்படி, உலகத்தின் ஆவியையல்ல, தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.—அவைகளை நான்கள் மனுஷருடைய ஞானம்போதிக்கிறவாக்குகளினால்ல்ல, பரிசுத்த ஆவியானவர் போதிக்கிறவாக்குகளினால் சொல்லி, ஆவிக் கேற்றவைகளை ஆவிக் கேற்றவைகளுடன் ஒத்துப்பார்த்துவருகிறோம்.—சென்மசுபாவமான மனுஷன் தேவ ஆவியினுடையவைகளை ஏற்றுக் கொள்ளான்: அவையின்மதிக்கானவைகளை நெண்ணுகிறான்: அவைகள் ஆவிக் கேற்ற ஞானத்தினால் நிதானிக்கப்படுகிறவைகளானபடியால் அவைகளை அறியமாட்டான்.—ஆவிக்கு மிகரியவனே எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான், அவனே ஒருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.—கர்த்தருடைய சிந்தையை அடிக

(உஉ) மத். உ. க. ஷ. லூக். யெ. யோவா. ச. ச. அ. (உக) ஏசா. அ. யெ. மத். யெ. க. யோவா. க. சு. யெ. க. ரோ. க. க. உ. அதி. உ. யெ. (உடு) ரோ. க. க. யெ. கொலோ. உ. க. (உஉ) யோவா. எ. ச. அ. (உஎ) மத். யெ. க. உ. யாக். உ. (உஅ) ரோ. ச. யெ. அதி. உ. க. (உக) ரோ. க. உ. எ. எ. பெ. உ. க. (க) யெ. ச. உ. எ. ரே. உ. க. ஷ. ரோ. ச. உ. உ. கொரி. ஷ. உ. க. பி. யெ. க. க. யோவா. யெ. யெ. எ. பெ. க. அ. (க) எரே. க. உ. க. உ. உ. கொரி. யெ. யெ. — (உ. அதி. க.) கலா. க. யெ. பி. யெ. க. அ. (உ) அதி. க. யெ. உ. கொரி. யெ. க. அதி. க. (க) அப். யெ. க. யெ. உ. கொரி. ச. எ. கலா. ச. யெ. (ச) உ. கொரி. ச. எ. (டு) உ. பெ. துரு. க. யெ. ரோ. யெ. யெ. க. தெ. ச. க. (சு) அதி. யெ. உ. எ. பெ. ச. யெ. பி. யெ. க. யெ. எ. பி. ஷ. அதி. க. உ. யாக். க. யெ. அதி. க. உ. (எ) ரோ. யெ. உ. உ. எ. எ. பெ. க. ஷ. கொலோ. க. உ. உ. தீமோ. க. க. (அ) மத். யெ. க. உ. யோவா. எ. ச. அ. அப். யெ. உ. லூக். உ. க. யெ. அப். யெ. (க) ஏசா. க. ச. ச. (ய) மத். யெ. க. யோவா. யெ. உ. யோவா. யெ. க. யோவா. உ. உ. எ. (யெ) நீதி. உ. யெ. எ. ரே. யெ. க. ரோ. யெ. க. க. யெ. (யெ) ரோ. அ. யெ. (யெ) உ. பெ. துரு. க. யெ. (யெ) மத். யெ. உ. ரோ. அ. யெ. யெ. யூதா. யெ. (யெ) நீதி. உ. யெ. க. தெ. ச. ஷ. உ. க. யோவா. ச. க. (யெ) யோபு. யெ. ஏசா. ச. யெ. எரே. உ. க. யெ. ரோ. யெ. க. யோவா. யெ. யெ.

லேயாகிலும், எந்தெனவுடனுடையநிதானிப்பினு
 லேயாகிலும் தீர்க்கப்படுவது எனக்கு மிகவுஞ்சி
 ரியகாரியம்: என்னைக்குறித்து நானும் தீர்ப்புச்
 செய்கிறதில்லை.—நானும் ஒன்றையும் அறியேன்;
 ஆகிலும் அதினால் நான் நீதிமாணக்கப்படுகிற
 தில்லை: என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகி
 ருவர் கர்த்தரே.—ஆதலால் கர்த்தர் வரும
 ளவும் நீங்கள் காலத்துக்குமுன் யாதொரு தீர்ப்
 புஞ் செய்யாதிருங்கள், அவரே இருளில் மறைந்
 திருப்பவைகளை ஒளியிற் பிரகித்தப்படுத்தி, இ
 ருதயங்களின் ஆலோசனைகளை வெளிப்படுத்து
 வார்: அப்பொழுது அவனவனுக்குத் தேவனற்
 புக்கழ்ச்சியுண்டாகும்.—சகோதரரே, எழுதப்பட்
 டதற்குமேலாக ஒரு வணை எண்ணிக்கொள்ளா
 தபடிக்கு நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ள
 வும், ஒருவனிடத்தம் மற்றொருவனுக்கு விரோத
 மாய் ஒருவன் இறுமாப்படையாதிருக்கவும், நான்
 உங்களிடமிடத்தம் என்னையும் அப்பொல்லோவை
 யுந் திருஷ்டாந்தமாக வைத்து இவைகளை எ
 ளுதினேன்.—உன்னை விசேஷித்தவனுக்குகிற
 வன் யாவன், உனக்கு அருளப்பட்டதேயன்றி,
 உன்னிடத்தில் வேறேது, நீ பெற்றுக்கொண்ட
 வனையிருக்க, உன் சொந்தமென்றுபாவித்து ஏன்
 மேன்மைபாராட்டுகிறாய்.—இப்பொழுதே நீங்கள்
 திருத்திபெற்றீர்கள், இப்பொழுதே செல்வரானீர்
 கள், நாங்கள் இல்லாதிருக்க அராசனிடர்கள்: நீங்
 கள் ஆண்டாலோலமமாகும், அதினால் நாங்களும்
 உங்களோடே ஆளுவோம்.—தேவன் அப்போஸ்
 தலராகிய எங்களைக் கொலைக்குக் குறிக்கப்பட்
 டவர்களைப்போலக் கடைசியிற் காண்பித்திருக்
 கிறாரென்றுகருதுகிறேன்: அதினால் நாங்கள் உல
 கத்திற்கும், தேவதூதருக்கும், மனுஷருக்கும் வே
 டிக்கைப்பொருளானோம்.—கிறிஸ்துவினிமித்
 தம் நாங்கள் மூடர், நீங்களோ கிறிஸ்துவில்
 ஞானிகள்; நாங்கள் பலவீனர், நீங்களோ பல
 வான்கள்; நீங்கள் கனமுள்ளவர்கள், நாங்களோ
 கனவீனர்.—இந்நேரம்வரைக்கும், பசியும், தாக
 மும், நிருவாணமுமுள்ளவர்களாயிருக்கிறோம்;
 உகுட்டுண்டும், நிலையற்றமிருக்கிறோம்.—எங்கள்
 சொந்தக்கையினால் வேலைசெய்து, பிரயாசப்படு
 கிறோம்: வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்
 புறுத்தலையடைந்து, சகிக்கிறோம்:—நிந்திக்கப்ப
 ட்டி, வேண்டிக்கொள்ளுகிறோம்: இற்றைவரைக்
 கும் உலகத்தின் குப்பைபோலவும், எல்லாருந்
 யசுதடைக்கிற அழுக்கைப்போலவுமானோம்.—உங்
 களை இலச்சைப்படுத்துகிறதற்கு நான் இவைக
 ளை எழுதவில்லை, என் பிரியமுத்திரொன்று உங்க

ளுக்குப்புத்திசொல்லுகிறேன்.—கிறிஸ்துவில்
 உங்களுக்குப் பதிரையம் உவாத்திகளிருந்தாலு
 ம், பிதாக்கள் அநேகரில்லை: கிறிஸ்துயே சுவில்
 சுவிசேஷத்தினால் நானே உங்களைப்பெற்றேன்.—
 ஆதலால் என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்க
 ளென்று உங்களுக்குப்புத்திசொல்லுகிறேன்.—
 இந்த அபிப்பிராயத்துடனே கர்த்தருக்குள்
 உண்மையும், எனக்குப் பிரியமுமுள்ள என்முத்
 திரளுகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அ
 னுப்பியிருக்கிறேன், எங்கும் எந்தச்சபையிலும்
 நான் போதித்தவருகிறபடியே, கிறிஸ்துவுக்
 குள்ளானஎன்நடக்கைகளை இன்னபிரகாரமென்
 று அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.—
 நான் உங்களிடத்திற்குவருகிறதில்லையென்று சி
 யூவர் நினைத்து இறுமாப்படைந்திருக்கிறீர்கள்.—
 எப்படியும் கர்த்தருக்குச் சித்தமானால், நான்
 டீக்கிரத்தில் உங்களிடத்திற்குவந்து, அந்த அகந்
 காரிகளின் வாக்குகளையல்ல, அவர்களுடைய
 பலத்தையே அறிந்துகொள்வேன்.—தேவனு உ
 டைய இராக்கியம் வாக்கிலேயல்ல, பலத்தில்
 உண்டாயிருக்கின்றது.—உங்களுக்கென்னவே
 ண்டும், நான் பிரம்புடன் உங்களிடத்தில் வர
 வேண்டுமோ; அன்போடு சாந்தமுள்ள ஆவி
 யோடும் வரவேண்டுமோ.

ரு. அதிகாரம்.

க. ஒருவன்செய்த பெரியபாவத்தைக் குறித்தல்:
 க.பழையபுனிப்புமாவை நீக்கும்படி கட்டளை
 யிடல்: க.பாவஞ்செய்த அந்தச் சகோதரரைப்
 பிரிந்திருக்கும்படி கட்டளையிடல்.

ஒருவன் தன் பிதாவின்மனைவியை வைத்துக்
 கொள்ளுதலாகிய விபசாரம், அஞ்ஞானிகளுக்
 குள்ளுங் கேட்கப்படவில்லையே, அவ்விபசாரம்
 உங்களுக்குள்ளுண்டென்ற செய்தி எங்குங்கே
 ன்வியாயிற்று.—நீங்கள் துயரப்படாமலும், இ
 தச்செய்கைசெய்தவனை உங்களைவிட்டு நீங்கும்
 படி செய்யாமலும் இறுமாப்படைந்திருக்கிறீர்
 கள்.—நான் சரீர்தினாலே தூரமாயிருந்தும், ஆவி
 யினால் உங்களோடே இருக்கிறவனாய், இதைச்
 செய்தவனைக் குறித்து இந்தத் தீர்ப்புப் பண்
 னுகிறேன்.—நம்முடைய கர்த்தராகிய யே
 சுக்கிறிஸ்துவின் நாமத்தினால் நீங்களும்,
 என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய
 யேசுக்கிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூ
 டிவந்திருக்கையில்,—அப்படிப்பட்டவனுடை
 ய ஆவி, கர்த்தராகிய யேசுவின் நாளில் இ
 ரட்சிக்கப்படும்படி, அவனுடைய சரீரத்தில் அ
 பிழண்டாக்க, அவனைச்சாத்தானுக்கு ஒப்பிக்க

(ச) யோபு.க.உ. நீதி.உக.உ. (ரு) மத்.எ.க. ரோ.யி.ச.யு.யு. வெளி.உயி.யு. அதி.க.யு. ரோ.உ.உ.க. உ.கொரி.
 கு.யி. (சு) அதி.க.யி.உ. ரோ.யி.உ.க. அதி.க.உ.க. (எ) யோவா.க.உ.எ. யாக்.க.யி.எ. (அ) வெளி.க.யி.எ. (க) ரோ.அ.
 க.க. உ.கொரி.ச.யு.க. எபி.யி.க.க. (ய) அதி.உ.க. அப்.யி.எ.யு. உ.கொரி.யு.க. (யக) உ.கொரி.ச.க. பிலி.ச.யி.உ.
 யோபு.உ.உ.சு. ரோ.அ.க.அ. அப்.உ.க.உ. (யஉ) அப்.யி.யு.க. க.தெச.உ.க. க.தீமோ.ச.யி. மத்.கு.ச.ச. அப்.எ.க.யி.
 ரோ.யி.உ.யி.ச.உ.யி. (யக) புல.க.ச.அ. (யச) க.தெச.உ.யி.க. (யரு) அப்.யி.யு.யி.க. ரோ.யி.உ.உ.க. யாக்.க.யி.யு. (யசு) அதி.
 யி.க.க. பிலி.க.யி.எ. (யஎ) அப்.யி.க.உ.உ.க. தீமோ.க.உ. (யஅ) அதி.கு.உ. (யக) அப்.யி.க.உ.க. உ.கொரி.க.யி.உ.உ.க.
 அப்.யி.யு.உ.க. ரோ.யி.க.உ.எ.பி.சு.க.யாக்.ச.யி.யு. (உய) அதி.உ.ச. க.தெச.க.கு. (உச) உ.கொரி.யி.உ.உ.—(ரு) அதி.சு.
 எபே.ரு.க. லேவி.யி.யு.அ. உபா.உ.உ.க.யி. உ.கொரி.எ.யி.உ. (உ) உ.கொரி.எ.எ.யி. (க) கொலோ.உ.கு. (ச) மத்.
 யி.ச.யி.க. யோவா.உ.யி.உ.க. உ.கொரி.உ.யி. (ரு) யோபு.உ.க. சவா.க.சு. க.தீமோ.க.உ.யி. அப்.உ.க.யி.யு.

க வேண்டும்.—உங்கள் மேன்மைபாராட்டல் நல்ல தல்ல. சிறிதுபுளிப்புமாப்பிசைந்தமாவனைத்தை எ யும் புளிப்பாக்குமென்றறியீர்களா.—ஆனபடியி னாலே கிறிஸ்துவென்னும் நம்முடையபஷ் கா நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறதினால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாய், புதிதாகப்பி சைந்தமாவாயிருப்பதற்கு, பழைய புளிப்பு மா அ வைப்புறம்பேதள்ளிவிடுங்கள்.—அப்படியிப்பழைய புளிப்புமாவோடல்ல, குரோதநீங்கென்னும் புளிப்புமாவோடுமல்ல; நேர்மை சத்தியமென் னும் புளிப்பில்லாமையோடே உற்சவத்தை ஆ க சரிக்கக்கடவோம்.—வேசைமார்க்கருடனே க லந்திருக்கப்படாதென்று நிருபத்தில் உங்களுக் கெழுதினேன்.—ஆனாலும் இவ்வுலகத்திலுள்ள வேசைமார்க்கர், பொருளாசைக்காரர், கொள் னைக்காரர், விக்ரகாராதனைக்காரர் இவர்களோ டேஎவ்வளவுவலங்கொடுக்கப்பட்டாதென்று நான் எழுதவில்லை; அப்படியாகில் நீங்கள் உலகத் தைவிட்டு நீங்கவேண்டுமே.—சகோதரனென் னப்பட்ட ஒருவன், வேசைமார்க்கரையாவது, பொருளாசைக்காரரையாவது, விக்ரகாராதனை க்காரரையாவது, நிந்தைக்காரரையாவது, வெறிய ரையாவது, கொள்ளைக்காரரையாவதிருந்தால் அ வனோடே கலந்திருக்கப்படாது; அப்படிப்பட்ட வனுடனே புசிக்கவும்படாதென்பதை இப் ப உ பொழுது நான் உங்களுக்கு எழுதுகிறேன்.—பு றம்பெயிருக்கிறவர்களையுக்குறித்து நியாயத்தீர்ப் புக்கொடுக்க எனக்கென்ன; புறம்பெயிருக்கிற வர்களுக்குத் தேவனே தீர்ப்புக்கொடுப்பார்.— யக உன்னையிருக்கிறவர்களுக்கு நீங்கள் தீர்ப்புக்கொ டுப்பீர்களல்லவா; ஆதலால் உங்களிடத்தினின் று அந்தத்துன்மார்க்கனை அகற்றிவிடுங்கள்.

௬. அதிகாரம்.

க. பவுல், வழக்காடுங் கொரிந்தியரைக்கண்டித் தல்: க. தேவனுடைய இராச்சியத்தில் பா விகளுக்குச் சுதந்தரமில்லையெனக் காட்டல்: யஉ. பரிசுத்தம் மிகஅவசியமெனக்காட்டல். உங்களில் ஒருவனுக்கு வேறொருவனுடனேவழக்குண்டானால், பரிசுத்தவான்களிடத்தின்போ காமல், அநீதியுள்ளவர்களிடத்திற் போகத்துணி கிறதென்ன.—பரிசுத்தவான்கள் உலகத்திற்கு நியாயத்தீர்ப்புக்கொடுப்பார்களென்றறியீர்களா; உலகத்திற்குநியாயத்தீர்ப்புக்கொடுக்க உங்களுக்கு அதிகாரமுண்டானால், மிகவும் அற்பகாரியங் களைத்தீர்க்க நீங்கள் அபாத்திரரா.—நாம் தேவ

தூதர்களுக்குநியாயத்தீர்ப்புக்கொடுப்போமென் றறியீர்களா, இம்மைக்கேற்றவைகளுக்கு எவ்வ ளவு அதிகம்.—இச்சீவனுக்கேற்ற வழக்குகள் உங் களுக்குக் கிருக்கிறபொழுது, நியாயத்தீர்ப்புக்கொ டுக்கிறதற்குச்சபையிற்சிறியோர்களென்று எண் ணப்பட்டவர்களை நியமிப்பீர்களாக.—உங்களுக்கு இவச்சபையுண்டாகும்படி இதைச்சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்குமுண் டான வழக்குத்தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகி லும் உங்களுக்குள் இல்லையா.—சகோதரனோ டே சகோதரன் வழக்காடுகிறான், அப்படி அ விசுவாசிகளுக்கு முன்பாகவே செய்கிறான்.— நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுவது எவ் வீதத்திலுங்குற்றம். அப்படிச்செய்யாதபடி நீங் கள் அநியாயத்தை ஏன் சகித்துக்கொள்ளுகிற தில்லை, நஷ்டத்தை ஏன் பொறுத்துக்கொள்ளுகிற தில்லை.—நீங்கள் சகோதரனுக்கே அநியாயஞ் செய்து, அவர்கள்பொருள்களைக்கவர்ந்துகொள் றுகிறீர்கள்.—தேவனுடைய இராச்சியத்தில் அநியாயக்காரருக்குச் சுதந்தரமில்லையென்பதை அறியீர்களா, வஞ்சிக்கப்படாதிருங்கள்: வேசை மார்க்கரும், விக்ரகாராதனைக்காரரும், விபசா ரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக் காரரும்,—திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், நிந்தைக்காரரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய இராச்சியத்தைச் சுதந்தரிக்க மாட்டார்களே.—உங்களிற் சிலர் இப்படிப்பட்ட வக டவர்களாயிருந்தார்களே: ஆனாலும் கர்த்தராகிய யேசுவின் நாமத்தினாலும், நமது தேவனு டைய ஆவியினாலும் நீங்கள் கழுவுப்பட்டும், ப ரிசுத்தமாக்கப்பட்டும், நீதிமாண்களாக்கப்பட்டி ருக்கிறீர்கள்.—எந்தப்பொருளும் எனக்கு விலக் கப்படவில்லை, ஆனாலும் எல்லாப்பொருள்களுந் தகுந்தவைகனல்ல: எந்தப்பொருளும் எனக்குவி லக்கப்படாதிருந்தும், நான் ஒன்றினாலும் ஆளப் படமாட்டேன்.—ஆகாரத்திற்கு வயிறும், வயிற் றிற்கு ஆகாரமும் ஏற்கு மாயினும், தேவன் இ ரண்டையும் அழிப்பார். சரீரம் வேசைமார்க்கக் கிறீர்களால், கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்குரியவர்.—தேவன் கர்த்தரை எழுப் பினார், நம்மையுந் தமதுவல்லமையினால் எழுப் புவார்.—உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அ டிவ வயவங்களென்றறியீர்களா, கிறிஸ்துவின் அ வயவங்களை நான் வேசையின் அவயவங்களாக் கலாமா; கூடாதே.—வேசையோடே இசைப் யக

(க) வச.உ. அதி.௧.உக. யா.க.ச.யக. அதி.யெ.௧௧. கலா.௫.௧. உ.தீமோ.உ.யெ. (எ) ஏசா.௫.௧. யோவா.க.உ.௧. க.பேதுரு.க.யக. வெளி.௫.௧.யஉ. யோவா.யக.யச. (அ) யா.த.யஉ.யெ. உபா.யக.௧. மத்.யச.௧.யஉ. (க) வச.உ. எ. உ.கொரி.௧.யச. எபே.௫.யக. உ.தெச.௧.யச. (ய) அதி.யெ.உ.எ. அதி.க.உ.யெ. யோவா.யெ.யக. க.யோவா.௫.யக. (யக) மத்.யச.யெ. ரோ.யக.யெ. உ.தெச.௧.௧.யச. உ.யோவா.யெ. கலா.உ.யஉ. (யஉ) மாற்.ச.யக. கொலோ.ச.௫. க.தெச.ச.யஉ. க.தீமோ.௧.எ. அதி.௧.௧.௧.௧.௧. (யக) உபா.யக.௫.—(க. அதி. உ.) சங்.சக.யச. தானி.எ.உ.௧. மத்.யக.உ.அ. லூக்.உ.௧.யக. வெளி.உ.உ.௧. (க) உ.பேதுரு.உ.ச. யூதா.எ. (ச) அதி.௫.யஉ. (எ) நீதி.உ.யஉ. மத். ௫.௧.௧.ச.ய. ரோ.யஉ.யெ.யக. க.தெச.௫.யெ. க.தெச.ச.௧. (க) அதி.யெ.௫.யக. கலா.௫.உ.௧. எபே.௫.௧. க.தீமோ. க.௧. எபி.யஉ.யச. எபி.யக.ச. வெளி.உ.உ.யெ. (யக) அதி.யஉ.உ. எபே.உ.உ. கொலோ.௧.எ. தீ.௧.௧. அதி.௧. ௧.யி. எபி.யஉ.உ. அதி.யெ.உ.௧. (யக) மத்.யெ.யெ. ரோ.யச.யெ. கொலோ.உ.உ.உ.௧. க.தெச.ச.௧.எ. எபே.௫. உ.௧. (யச) ரோ.௧.௫.அ. உ.கொரி.ச.யச. எபே.க.யக.உ.யெ. (யெ) ரோ.யஉ.௫. எபே.ச.யஉ.யெ.யக. (யக) அதி.உ. உ.ச. மத்.யக.௫. எபே.௫.௧.௧.

திருக்கிறவன் அவளுடன் ஏகசாரமாயிருக்கிறான் என்றயீர்களா; “இருவரும் ஏகாகமாயிருப்பார்கள்,” என்று அவர் சொல்லியிருக்கிறார்.—
௮ அப்படியே கர்த்தரோடு சேர்ந்திருக்கிறவனும் ௮ அருளுடன் ரே ஆவியாயிருக்கிறான்.—வேசைமார்க்கத்திற்கு விவருங்கள். மனுஷன்செய்யும் மற்றெந்தப்பாவமுஞ்சார்த்திற்குப்பிறம்பேயிருக்கும், வேசைமார்க்கஞ்செய்கிறவனே, தன்சுய சார்த்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்.—உங்கள் சார்த்தமானது, தேவனுடைய நீங்கள் பெற்றதும், உங்களில் தங்கியிருக்கிறதமாகிய பரிசுத்த ஆவியின் ஆலயமென்று உங்களுக்கு உயிருத்தெரியாது.—நீங்கள் உங்களுக்குரியவர்களல்ல, கிரயத்துக்குக் கொள்ளப்பட்டிருக்கிறீர்கள்: ஆதலால் தேவனுக்குரியவைகளாகிய உங்கள் சார்த்தினாலும், உங்கள் ஆவியினாலும் தேவனுடைய மகிமைபிரகாசிக்கப்பண்ணுங்கள்.

௭. அதிகாரம்.

க. விவாகத்தின் விசேஷத்தைத்தொழிவித்தல்: ௮. ஸ்திரிபுருஷரைப்பிரிக்கப்படாதெனக்காட்டல்: ௮. அவனவன் தன் தன் தொழிலைச் செய்வதாகடமையென்று சொல்லல்: ௨௫. விவாகமின்மையைக் குறித்துப்பேசல்: ௩௬. கன்னியரின் விவாகத்தைக் குறித்தல்:
நீங்கள் எனக்கு எழுதினவைகளைக் குறித்துச் சொல்லுகிறேன்: ஸ்திரியைத் தொடாமலிருப்ப உயிர்ப்புருஷனுக்கு நலம்.—ஆயினும் வேசைமார்க்கமில்லாதபடி, அவனவன் தன் தன் மனைவியையும், அவனவன் தன் தன் புருஷனையும் உடையவர்களாயிருப்பார்களாக.—புருஷனுத்தன்மனைவிக் குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்: மனைவியுள் தன் புருஷனுக்கு அப்படியே செய்யக்கடவன்.—மனைவி தன் சார்த்துக்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி: அப்படியே புருஷனுத் தன் சார்த்துக்கு அதிகாரியல்ல, மனைவிதான் அதற்கு அதிகாரி.—இருவருஞ்சம்மதித்தால், உபவாசத்திற்கும், பிரார்த்தனைக்குஞ் சாவகாசம் கிடைக்கும்படி சிலகாலம் பிரிந்திருக்கலாம்; மற்றப்படி ஒருவரை ஒருவர் பிரிந்திருக்கப்படாது; விரகதாபத்தான் சாத்தான் உங்களைத் தாண்டிவிடாதபடிக்குத் திரும்பவுஞ்சகவாசமாயிருங்கள்.—இவைகளை நான் கட்டினாயினால், அனுமதியினாலே சொல்லுகிறேன்.—
௭ எல்லாமனுஷரும் எண்ணப்போலவேயிருக்கவிரும்புகிறேன். ஆயினும் தேவன் அவனவனுக்குத்தக்கதாக அருளியவர்களின்படி, ஒருவன் ஒருவதமும், வேறொருவன் வேறொருவதமும்

மாய் இருக்கிறான்.—எப்படியும் விவாகமில்லாதவர்களும், விதவைகளும் எண்ணப்போலிருப்பது நலமென்று நான் சொல்லுகிறேன்.—அவர்கள் விரத்தராயிருக்கக்கடாதிருந்தால் விவாகஞ்செய்யக்கடவர்கள்: வேவதிலும் விவாகஞ்செய்வதே நலம்.—மனைவியானவன் தன் புருஷனைப்பிரிந்துபோகப்படாது.—பிரிந்துபோனால் அவன் விவாகமில்லாதிருக்கக்கடவன், அல்லது தன் புருஷனோடு ஒப்புரவாகக்கடவன்: புருஷனுத்தன் மனைவியைத்தன்னிவிடப்படாதென்று, விவாகம்பண்ணியிருக்கிறவர்களுக்கு, நான்ல்ல, கர்த்தரே கட்டினாயிடுகிறார்.—மற்றவர்களுக்குக் கர்த்தரல்ல, நானே இதைச் சொல்லுகிறேன்: சகோதரன் ஒருவனுடைய மனைவி அவிகவாசியாயிருத்தும், அவனுடன் சகவாசமாயிருக்க விரும்பினால், அவன் அவனைத்தன்னிவிடாதிருப்பானாக.—அப்படியே மனைவி ஒருத்திக்குண்டான புருஷன் அவிகவாசியாயிருத்தும் அவளுடன் சகவாசமாயிருக்க விரும்பினால், அவன் அவனைப்பிரியாதிருக்கக்கடவன்.—புருஷன் அவிகவாசமுன்னவனாயினும் தன் மனைவியினாலே பரிசுத்தமாவான், அவிகவாசமுன்ன மனைவியும் புருஷனாலே பரிசுத்தமாவான்: இதினியித்தம் உங்கள் பிள்ளைகள் அகசியாயிராமல், இப்பொழுது சரியாயிருக்கின்றன.—அவிகவாசி பிரிந்துபோனார்போகட்டும். இதில் சகோதரனாகிலும், சகோதரியாகிலும் அடிமைப்பட்டவர்களல்ல: எப்படியுஞ் சமாதானத்திற்கென்றே தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.—மனைவியே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ, எப்படித்தெரியும்; புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ, எப்படித்தெரியும்;—தேவன் அவனவனுக்குப்பிரிந்தபடியும், கர்த்தரார் அவனவனை அழைத்தபடியும் அவனவன் நடக்கக்கடவன். சமஸ்தசபைகளுக்கும் நானிடெக்கட்டினே இதுவே.—ஒருவன் விருத்தசேதனம் ௮ பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால் விருத்தசேதனம் நீங்காதிருப்பானாக. ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருத்தால், அவன் விருத்தசேதனம் பெறுகிருக்கக்கடவன்.—விருத்தசேதனத்திலும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமின்மையிலும் ஒன்றுமில்லை, தேவனுடைய கட்டளைகளைக் காத்துக்கொள்வதே பிரதானம்.—ஒவ்வொருவனுத் தான் தான் உய அழைக்கப்பட்ட நிலைமையில் நிலைத்திருக்கக்கடவன்.—நீ அடிமையாய் அழைக்கப்பட்டால் உக அதற்காகக் கவலைப்படாதிரு: விடுதலை பெறத்

(௮) யோவா. ௮. ௨௨, ௨௩, ௨௪. எபே. ௪. ௪. (௮) ரோ. ௭. ௨, ௩, ௪. எபி. ௩. ௧. ரோ. ௧. ௨. ௪. க. தெ. ௪. ௪. அதிக. ௩. ௨. கொரி. ௩. ௩. ரோ. ௩. ௪. ௭. ௮. (௨௩) அபி. ௨. ௩. ௨. ௪. கலா. ௩. ௩. ௪. எபி. ௩. ௩. ௨. க. பே. துரு. ௧. ௩. ௪. வெளி. ௫. ௬.—(௭) அதிக. ௧. ௩. ௪. ௨. ௨. ௩. (௬) யாத்த. ௨. ௩. ௨. ௩. க. பே. துரு. ௩. ௪. ௭. (௮) யோவா. ௨. ௩. ௪. ௪. ௨. யாத்த. ௩. ௩. ௪. ௩. ௪. ௫. ௪. ௫. ௪. ௬. ௭. ௮. ௯. ௧௦. ௧௧. ௧௨. ௧௩. ௧௪. ௧௫. ௧௬. ௧௭. ௧௮. ௧௯. ௨௦. ௨௧. ௨௨. ௨௩. ௨௪. ௨௫. ௨௬. ௨௭. ௨௮. ௨௯. ௩௦. ௩௧. ௩௨. ௩௩. ௩௪. ௩௫. ௩௬. ௩௭. ௩௮. ௩௯. ௪௦. ௪௧. ௪௨. ௪௩. ௪௪. ௪௫. ௪௬. ௪௭. ௪௮. ௪௯. ௫௦. ௫௧. ௫௨. ௫௩. ௫௪. ௫௫. ௫௬. ௫௭. ௫௮. ௫௯. ௬௦. ௬௧. ௬௨. ௬௩. ௬௪. ௬௫. ௬௬. ௬௭. ௬௮. ௬௯. ௭௦. ௭௧. ௭௨. ௭௩. ௭௪. ௭௫. ௭௬. ௭௭. ௭௮. ௭௯. ௮௦. ௮௧. ௮௨. ௮௩. ௮௪. ௮௫. ௮௬. ௮௭. ௮௮. ௮௯. ௯௦. ௯௧. ௯௨. ௯௩. ௯௪. ௯௫. ௯௬. ௯௭. ௯௮. ௯௯. ௧௦௦. யோவா. ௩. ௩. ௪. ௪. ௫. ௬. ௭. ௮. ௯. ௧௦. ௧௧. ௧௨. ௧௩. ௧௪. ௧௫. ௧௬. ௧௭. ௧௮. ௧௯. ௨௦. ௨௧. ௨௨. ௨௩. ௨௪. ௨௫. ௨௬. ௨௭. ௨௮. ௨௯. ௩௦. ௩௧. ௩௨. ௩௩. ௩௪. ௩௫. ௩௬. ௩௭. ௩௮. ௩௯. ௪௦. ௪௧. ௪௨. ௪௩. ௪௪. ௪௫. ௪௬. ௪௭. ௪௮. ௪௯. ௫௦. ௫௧. ௫௨. ௫௩. ௫௪. ௫௫. ௫௬. ௫௭. ௫௮. ௫௯. ௬௦. ௬௧. ௬௨. ௬௩. ௬௪. ௬௫. ௬௬. ௬௭. ௬௮. ௬௯. ௭௦. ௭௧. ௭௨. ௭௩. ௭௪. ௭௫. ௭௬. ௭௭. ௭௮. ௭௯. ௮௦. ௮௧. ௮௨. ௮௩. ௮௪. ௮௫. ௮௬. ௮௭. ௮௮. ௮௯. ௯௦. ௯௧. ௯௨. ௯௩. ௯௪. ௯௫. ௯௬. ௯௭. ௯௮. ௯௯. ௧௦௦.

கருக்க,—இப்படி அநேகதேவர்களும், அநேக கர்த்தாக்களுமிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமுமுண்டாயின, அவருக்கென்று நாமுமிருக்கிறோம்; யேசு கிறிஸ்துவென்னும் ஒரே கர்த்தருமுண்டு, அவராலே சகலமுமுண்டாயின, அவரால் நாமுமிருக்கிறோம்.—ஆயினும் இந்த அறிவு எல்லாரிடத்திலுமில்லை: இதுவரைக்குஞ்சிலர் விக்கிரகத்தை மதித்து, விக்கிரகத்திற்கு நிவேதிக்கப்பட்டதென்று புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி திடமில்லாமையாய் அசுசிப்படுகின்றது.—உணவுப்பொருள் நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது: புசித்தால் நாம் பெருகுவதுமில்லை, புசியாதிருந்தால் நாம் குறைவதுமில்லை.—ஆகிலும் உங்களுக்குண்டாயிருக்கிற இந்த அதிகாரம் எவ்விதத்திலும் பெலவீனருக்கு இடறலாயிராதபடி பாருங்கள்.—அறிவுள்ளவனாகிய உண்ணை விக்கிரகாலயத்திற்கு பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனமாயிருக்கிற அவன் மனச்சாட்சி, விக்கிரகத்திற்கு நிவேதிக்கப்பட்டவைகளைப் புசிக்கத் துணிந்துகொள்ளும்.—இப்படியே கிறிஸ்து மரித்து மீட்டுக்கொண்ட பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தமாகக் கெட்டுப்போக உடலாமா.—சகோதரருடைய திடமற்ற மனச்சாட்சியைப் புண்படுத்தி, அவர்களுக்கு விரோதமாகப்பாவஞ்செய்தால், நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாகவே பாவஞ்செய்கிறீர்கள்.—ஆதலால் போசனம் என் சகோதரனை இடறப்பண்ணினால் உலகம் கிற்குமளவும் என் சகோதரனுக்கு இடறலுண்டாகும்படி மாமிசம்புசியேன்.

கூ. அதிகாரம்.

க. சுவிசேஷப்போதகர் சுவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்துகிறதினாலே சீவனம்பண்ணுவது நியாயமெனக்காட்டல்: யெசு. பவுல் கைம்மாரினரிச் சுவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்தல்: யசு. எவ்விதசனங்களையும் பிரியப்படுத்தப்பிரயத்தினம்பண்ணுவது கடமைவென்று தெரிவித்தல்: உசு. கிறிஸ்தவர்களுடைய ஒட்டம் மல்லுத்தம் இவைகளைக்குறித்தல்.

நான் அப்போஸ்தலனல்லவா, நான் சுயாதீனனல்லவா, நான் நம்முடைய கர்த்தராகிய யேசு கிறிஸ்துவைத் தரிசித்தேனல்லவா, கர்த்தருக்குள் என் கிரியை நீங்களே அல்லவா.—நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனல்லாவிட்டாலும், உங்களுக்கு அப்படியே இருக்கிறேன்:

கர்த்தருக்குள் நீங்கள் எனது அப்போஸ்தலப்பட்டத்திற்கு முத்திரை.—எனக்குத் தீர்ப்புச் சொல்பவர்களிடத்தில் நான் சொல்லுகிற உத்தரம் இதுவே.—போசனமானம் பண்ணுவதற்கு எங்களுக்கு அதிகாரமில்லையா.—மற்ற அப்போஸ்தலர், கர்த்தருடைய சகோதரர், கோபன் பவர்களைப்போலச் சகோதரியாகிய ஒருமனைவியைக்கூட்டிக்கொண்டுபோகிறதற்கு எங்களுக்கு அதிகாரமில்லையா.—கைத்தொழிலைச் செய்யா திருப்பதற்கு எனக்கும், பரிசீலாவுக்கும் மாத்திரமா அதிகாரமில்லை.—எந்தக்காலத்திலாகிலும் சொந்தச்செலவிட்டு யுத்தத்திற்குப்போகிறவன் யாவன், திராட்சத்தோட்டமுண்டாக்கி, அதின்கனியைப் புசியாதிருக்கிறவன் யாவன், மந்தையைமேய்த்து, அதின் பால் உண்ணாதிருக்கிறவன் யாவன்.—இவைகளை மனுஷருடைய வழக்கத்தின்படி நான் மாத்திரமா சொல்லுகிறேன், நியாயப்பிரமாணமும் இந்தப்பிரகாரஞ் சொல்லுகின்றதே.—“பிணை அடிக்கிற மாட்டின் வாயைக்கட்டவேண்டாம்,” என்று மோசேயின் நியாயப்பிரமாணத்திலெழுதியிருக்கின்றதே.—தேவன், மாடுகளின்மேற் சிந்தைவைப்பாரா; நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரா; நமக்காகவே இது எழுதப்பட்டது: அதினால் உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், பிணை அடிக்கிறவன் தான் கம்புகிறதற்கு பங்கடையெனென்கிற நம்பிக்கையோடே பிணை அடிக்கவும் வேண்டும்.—நாங்கள் உங்களுக்கு ஆவிக்கேற்றதைவதைத்திருக்க, உங்கள் சரிநன்மைகளை அறிகிறது பெரிதா.—பிறருக்கு உங்கன்மேல் இந்த அதிகாரத்தில் ஒருபங்கு உண்டானால் எங்களுக்கு எத்தனை அதிகம்; அப்படியிருந்தும் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குத்தடையுண்டாகும்படி இந்த அதிகாரஞ்செலுத்தாமற் சகலத்தையுஞ் சகிக்கிறோம்.—தேவாலய ஆராதனைசெய்கிறவர்கள், தேவாலயத்திலுள்ளவைகளிற் புசிக்கிறார்களென்பதும், வேதிகையின் பணியிடைசெய்கிறவர்கள், வேதிகையிலுள்ளவைகளிற்பங்கடைகிறார்களென்பதும் உங்களுக்குத் தெரியாதா.—அந்தப்பிரகாரம், சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்கள் சுவிசேஷத்தினாலே சீவனம்பண்ணவேண்டுமென்று கர்த்தரும் விதித்தார்.—அப்படியிருந்தும் நான் இப்படிப்பட்டவைகையெனில் ஒன்றையும் அனுபவிக்கவில்லை: அந்தப்பிரகாரம் எனக்குச்செய்யவேண்டுமென்று இவைகளை நான் எழுதவுமில்லை: என் மேன்மைபா

(சு) மல்.உ.ய. எபே.ச.சு. அப்.யெ.உ.அ. ரோ.யெ.க.சு.சு. யோவா.யெ.யெ. அப்.உ.க.சு. எபே.ச.சு. பிலி.உ.யெ. யோவா.க.க. கொலோ.க.யெ. எபி.க.உ. (எ) அதி.யெ.உ.அ.உ.க. ரோ.யெ.யெ.உ.க. (அ) ரோ.யெ.யெ. (க) கலா.இ.யெ. ரோ.யெ.யெ. (ய) அதி.யெ.உ.அ.க.உ. (யெ) ரோ.யெ.யெ.உ. (யெ) மத்.உ.இ.ச.யெ.ச.இ. (யெ) ரோ.யெ.உ.க. உ.கொரி.யெ.உ.க.—(க) அதி. க.) அப்.க.யெ. அப்.யெ.உ. உ.கொரி.யெ.உ.யெ. கலா.உ.எ.அ. க.தீமோ.உ.எ. உ.தீமோ.க.யெ. அப்.க.யெ. அதி.க.சு. (உ) உ.கொரி.க.உ. (ச) வச.யெ. க.தெச.உ.க. உ.தெச.க.க. (இ) மத்.யெ.க.க. கலா.க.யெ. மத்.யெ.ச. (சு) உ.தெச.க.அ.க. (எ) உ.கொரி.யெ.ச. க.தீமோ.க.யெ. உ.தீமோ.உ.க. உபா.உ.யெ.க. நீதி.உ.எ.யெ. க.யோவா.உ.க.யெ. க.பேதுரு.உ. (க) உபா.உ.இ.ச. க.தீமோ.இ.யெ. (ய) உ.தீமோ.உ.ச. (யெ) ரோ.யெ.உ.எ. கலா.க.சு. (யெ) அப்.உ.யெ.க. உ.கொரி.யெ.எ.க. க.தெச.உ.க. உ.கொரி.யெ.யெ. (யெ) லேவி.க.யெ. உ.ச. எண்.இ.க.யெ. உபா.யெ.க. (யெ) மத்.யெ. யூக்.யெ. கலா.க.சு. க.தீமோ.இ.யெ. (யெ) வச.யெ. அப்.யெ.க. அதி.ச.யெ. க.தெச.உ.க. உ.தெச.க.அ. உ.கொரி.யெ.யெ.

ராட்டலை ஒருவன் அபத்தமாக்குவதிலும், நான் யசு சாவதே எனக்கு நலம்.—சுவிசேஷத்தை நான் பிரசங்கித்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை: இந்தக்கடமை என்மேலெற்றப்பட்டது; சுவிசேஷத்தைப் பிரசங்கியாவிட்டால், ஐயெயோ, எனக்கு ஆபத்தாவரும்.—நான் மனதார அப்படிச் செய்தால் எனக்குப்பலன் கிடைக்கும்: மனதாரச் செய்யாதிருந்தாலுஞ்சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறதற்குக்கடமை என்மேல் ஏற்றப்பட்டது. ஆதலால் எனக்குப்பலன் என்ன, நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதில் எனக்குண்டான அதிகாரத்தைக்காதவிதமாய் அனுபவியாமற் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச்செலவின்றி ஸ்தாபிப்பதே என்னுடைய பலன்.—நான் எல்லாரையும் விட்டுச் சயாதீனயையிருந்தும், நான் அதிகமானவர்களை ஆதாயப்படுத்துகிறதற்கு என்னைத்தானே எல்லாருக்கும் அடிமை உயாக்கினேன்.—யூதரை ஆதாயப்படுத்துகிறதற்கு யூதருக்கு யூதனைப்போலவும், வேதப்பிரமாணத்திற்குள்ளானவர்களை ஆதாயப்படுத்துகிறதற்கு அவர்களுக்கு வேதப்பிரமாணத்திற்கு உட்பட்டவனைப்போலவுமானேன்.—வேதப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்துகிறதற்குத் தேவனுக்கு முன்பாக வேதப்பிரமாணமில்லாதவரையிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டவனும், அவர்களுக்கு வேதப்பிரமாணமில்லாதவனைப்போலவுமானேன்.—பலவினரை ஆதாயப்படுத்துகிறதற்குப்பலவினரைப்போலானேன்: நான் எப்படியுஞ் சிலரை இரட்சிக்கிறதற்கு எல்லாருக்கும் எல்லாவிதமுமாகுமானேன்.—சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படி, அதினிமித்தமே இப்படிச் செய்து வருகிறேன்.—பந்தயத்துக்கோடுகிறவர்கள் எல்லாரும் ஒடுவார்கள், ஒருவனை பந்தயத்தைப்பெறுவானென்று நீங்கள் அறியீர்களா; நீங்கள் பெற்றும்படியாய் ஒடுங்கள்.—மல்லயுத்தஞ் செய்கிறவர்கள் யாவரும் எல்லாவற்றிலும் இச்சையை அடக்கிக்கொள்வார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படி அதைச் செய்கிறார்கள்; நாமோ அழியாத கிரீடத்தைப்பெறும்படி அப்படிச் செய்கிறோம்.—இப்படியிருக்க, நிச்சயமில்லாதவரை நான் ஒடுகிறதில்லை; ஆகாயத்தை அடிக்கிறவனைப்போல மல்லயுத்தஞ்செய்கிறது எமில்லை.—பிறருக்குப் பிரசங்கம் பண்ணுகிற நானே அங்கிகரிக்கத்தகாதவராய்ப்போகாதபடி, என்சீரத்தை அடக்கிக்கீழ்ப்படுத்துகிறேன்.

ய. அதிகாரம்.

க. அனுக்கிரகம்பெற்ற யூதர்குற்றஞ்செய்ததைக்காட்டல்: சு. நாம் சாவதானமாய் நடக்கும்படி அவர்கள் சரித்திரமெழுதப்படல்: யசு. இராப்போசனத்தை விவரித்தல்: உக. வக்கிரகங்களுக்கு நிவேதிக்கப்பட்டவைகளைப் புகிப்பதைக்குறித்தல்.

சு. கோதாரே, நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்தின் கீழிருந்தார்கள், எல்லாருஞ்சமுத்திரத்தின் வழியாய்ச்சென்றார்கள்.—எல்லாரும் மோசையைச்சார்ந்து மேகத்தினாலும், சமுத்திரத்தினாலும் ஞானஸநானம் பெற்றார்கள்.—எல்லாரும் ஒரே ஞானபோசனத்தைப் புகித்தார்கள்; எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள்.—அவர்களோடே சென்ற ஞானக்கண்மலையிருந்தார்கள்: அந்தக்கண்மலையே கிறிஸ்து.—ஆயினும் அவர்களில் அநேகர்மேல் தேவன் பிரியவீனமாயிருந்தார்: அதினால் அவர்கள் வனத்திற்கு விழக்கப்பட்டார்கள். நீங்கள் இவைகளை அறியாமலிருப்பது எனக்கு விருப்பமல்ல.—அவர்கள் இச்சித்ததுபோல நாமுந் தீமையானவைகளை இச்சியாதபடி, இவைகள் நமக்குத்திருஷ்டாந்தங்களாயின.—“சனங்கள் போசனபானஞ்செய்யும்படி இருந்தார்கள், பின்பு வீனையாடும்படி எழுந்தார்கள்,” என்று எழுதியிருக்கிறபடி, அவர்களிற்கிலரைப்போல நீங்கள் வக்கிரகாரரானைக்காரராகாதிருங்கள்.—அவர்களிற்கிலர்வேசமாரக்காரராகாதிருங்கள், ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்தார்கள், அதுபோல நாம் செய்யாதிருப்போமாக.—அவர்களிற்கிலர் கிறிஸ்துவைப் பரிட்சித்து, சருப்பங்களினால் அழிக்கப்பட்டார்கள், அவ்வண்ணமே நாம் அவரைப்பரிட்சியாதிருப்போமாக.—அவர்களிற்கிலர் மொறுமொறுத்துச் சங்கரிக்கிறவரால் அழிக்கப்பட்டார்கள், அதுபோல நீங்களும் மொறுமொறுதிருப்பீர்களாக.—இவைகளெல்லாந் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்கு நேரிட்டன: உலகத்தின் கடையுத்தத்திலுள்ளவர்களாகிய நமக்கு எச்சரிப்புண்டாகும்பொருட்டு, இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன.—ஆதலால் நிற்கிறேன் உன்னன்று எண்ணுகிறவன் விழாதபடி சாவதானமாயிருக்கக்கடவன்.—மனுஷருக்கு நேரிடுஞ்சோதனையன்றி, வேறெந்தச்சோதனையும் உங்களுக்கு நேரிடவில்லை: தேவன் உண்மையுள்ளவர், ஆதலால் நீங்கள் சகிப்பதினும் அதிகமாய்ச்சோதிக்கப்பட விடார்; சகிக்கும்பொருட்டுச்

(யசு) ரோ. க. யசு. (யெ) அதி. க. யசு. அதி. ச. க. கலா. உ. எ. பிலி. க. யசு. கொலோ. க. உ. (யசு) அதி. ய. க. உ. கொரி. ச. இ. அதி. எ. க. (யசு) வச. க. கலா. இ. யசு. ம. யசு. யெ. க. பேதுரு. க. உ. (யசு) அப். யசு. க. (உசு) கலா. க. உ. ரோ. உ. யெ. யசு. அதி. எ. உ. (உசு) ரோ. யெ. க. உ. கொரி. யசு. உசு. அதி. ய. க. உ. ரோ. யசு. யசு. அதி. எ. யசு. (உசு) கலா. உ. உ. பிலி. உ. யசு. பிலி. க. யசு. உ. தீமோ. ச. எ. எ. பி. யெ. க. (உசு) எபே. ச. யெ. க. தீமோ. ச. யெ. உ. தீமோ. உ. இ. உ. தீமோ. ச. யசு. யா. க. யெ. க. பேதுரு. ச. ச. வெளி. உ. யெ. (உசு) உ. தீமோ. உ. இ. (உசு) ரோ. யசு. கொலோ. க. ரோ. ச. யசு. யசு. எரே. ச. க. உ. கொரி. யசு. இ. ச. — (ய. அதி. க.) யாத். யசு. உ. க. நி. கி. க. யெ. யசு. யாத். யசு. உ. (க) யாத். யசு. யெ. க. இ. (ச) யாத். யெ. ச. (இ) எண். யசு. உ. க. க. க. எ. பி. க. யெ. யூதா. இ. (சு) எண். யசு. ச. க. க. ச. (எ) வச. யசு. யாத். க. உ. ச. (அ) அதி. ச. யசு. வெளி. உ. யசு. எண். உ. க. க. (க) யாத். யெ. உ. எண். உ. ச. (ய) யாத். யசு. உ. யாத். யெ. உ. எண். யசு. உ. க. எண். யசு. க. எ. யாத். யெ. உ. உ. சாமு. உ. ச. யசு. (யசு) ரோ. யெ. ச. அதி. எ. உ. க. பிலி. ச. இ. எ. பி. யெ. உ. க. க. யோவா. உ. யசு. (யெ) ரோ. யசு. உ. யசு. அதி. க. அ. சங். உ. க. உ. பேதுரு. உ. க. எரே. உ. க. யசு.

சோதனை நேரிடுஞ்சமயத்தில், நீங்கள் அதைச் ச
 ஷச கிக்கத்தக்க வழியுண்டாக்குவார்.—ஆதலால் என்
 பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விவகி
 யுடு ஒடுங்கள்.—உங்களை விவேகிகளென்றெண்ணிப்
 பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நிதானித்துப்
 ஷக பாருங்கள்.—நாம் துதிசெய்தெடுக்கும் ஆசீர்வாத
 பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்துடன் ஐக்க
 மானதல்லவா; நாம் பித்திர அப்பம் கிறிஸ்து
 யெவின் சரீரத்துடன் ஐக்கமானதல்லவா.—இந்த
 ஓரே அப்பத்திற்கு நாமனைவரும் பங்காளிகளா
 னபடியால், அநேகராயிருக்கிற நாம் ஓரே அப்ப
 யெயும், ஓரே சரீரமுமாயிருக்கிறோம்.—சரீரத்தின்
 படியான இவரவேலரைப்பாருங்கள்: பலிகளைப்
 புசிக்கிறவர்கள் வேதிகையினிடத்திற் பங்குபெ
 ஷக றவார்களல்லவா.—விக்கிரகம் ஒரு பொருளென்
 றும், விக்கிரகங்களுக்கு நிவேதிக்கப்பட்டது ஒரு
 பொருளென்றும் நான் சொல்லுகிறேன்; இவ்
 உயலையே.—அஞ்ஞானிகள் பலியடுகிறவைகள் தே
 வனுக்கல்ல, பேய்களுக்கே: நீங்கள் பேய்களுட
 னே பங்காளிகளாயிருக்கவேண்டுமென்று நான்
 உக விரும்புகிறதில்லை.—நீங்கள் கர்த்தருடைய
 பாத்திரம், பேய்களுடைய பாத்திரம் இரண்டிலும்
 பானம்பண்ணலாகாது: நீங்கள் கர்த்தருடைய
 போசனபந்தி, பேய்களுடைய போசனபந்தி
 இரண்டிலும் உடன்பங்காளிகளாயிருக்கப்படா
 உஉது.—நாம் கர்த்தாவைக்கோபமுட்டலாமா;
 உக அவளிலும் நாம் பலவான்களா;—எந்தப்பொரு
 ளும் எனக்கு விலக்கப்படவில்லை, ஆளுமும் சக
 ளமுந் தருந்தவைகளல்ல: எந்தப்பொருளும் எ
 னக்கு விலக்கப்படவில்லை, ஆளுமும் எல்லாம்
 உச பத்தியை ஸ்திரப்படுத்தமாட்டாது.—எவனும் த
 னக்கேற்றதை மாத்திரமல்ல, பிறனுக்கேற்றதை
 உடுயும் பார்க்கக்கடவன்.—மனச்சாட்சியினியித்
 தம் நீங்கள் ஒன்றையும் விசாரியாமல், கடை
 உசயில் விற்சுப்படுகிற எதையும் புசியுங்கள்:—பூமி
 யும், அதில் நிறைந்ததும் கர்த்தருக்குரியன.—
 உஎ அன்றியும், அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை
 அழைக்கும்பொழுது நீங்கள் போகவிரும்பினால்
 ம, மனச்சாட்சியினியித்தம் ஒன்றையும் விசா
 ரியாமல், உங்கன்முன்வைக்கப்படும் எவைகளை
 உய்யும் புசியுங்கள்.—ஆயினும் இது விக்கிரகங்களுக்
 கு நிவேதிக்கப்பட்டதென்று ஒருவன் உங்க
 ளுக்குச் சொன்னால், அறிவித்தவனியித்தமும்,
 மனச்சாட்சியினியித்தமும் புசியாதிருங்கள்: பூ
 மியும் அதில் நிறைந்ததும் கர்த்தருக்குரிய
 உகன.—உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்தல்ல,

வேறொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே
 சொல்லுகிறேன்: எனக்குண்டான அதிகாரம்,
 பிறனுடைய மனச்சாட்சியினியித்தல் குற்றமா
 யெண்ணப்படவேண்டியதென்ன.—நான் கிருஷ்
 பைபெற்றுப் புசித்தால் நான் ஸ்தோத்திரித்து
 அனுபவிக்கிறபொருளினியித்தல் தவிர்த்துவிடப்பட
 வேண்டியதென்ன.—நீங்கள் புசித்தாலும், பசு
 னம்பண்ணினாலும், எதைச்செய்தாலுஞ் சகலத்
 தையுந்தேவனுடைய மகிமைக்கென்று செய்
 யுங்கள்.—நான், என் சுயபலனைத்தேடாமல், அ
 நேகர் இரட்சிப்படையும்படி அவர்களுடைய
 பலனைத்தேடி, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பி
 ரியமாய் நடக்கிறதுபோல,—நீங்களும் பூதருக்
 கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்
 கும் இடறல்வருவிக்கிறதற்கு ஒன்றையுஞ் செய்
 யாதிருங்கள்.

வக. அதிகாரம்.

க. பரிசுத்தர்கூட்டத்திற் புருஷர் தக்கந்தலையை
 மூடாமலிருப்பதும், ஸ்திரிகள் தக்கந்தலையை
 மூடுவதும் அவசியமென்க்காட்டல்: ஷக ர்த்
 தருடைய இராப்போசனத்தைக் குறித்துக்
 கொரிந்தியரைக்கண்டித்தல்: ஷக இராப்போச
 னத்தைப் பரிமாறும்விதத்தை நிரூபித்தல்.

நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல,
 நீங்கள் என்னைப்பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்
 களாக.—சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும்
 என்னைநினைத்து, நான் உங்களுக்கு ஒப்பித்த பிர
 காரம் முறைமைகளைக்காத்து நடப்பினியித்தம்
 உங்களைப்புகழுகிறேன்.—கிறிஸ்து ஒவ்வொரு
 புருஷனுக்குந்தலை; புருஷன் மனைவிக்குத்தலை;
 தேவன் கிறிஸ்துவக்குத்தலை என்பதையே
 நீங்கள் அறியவேண்டுமென்று நான் விரும்புகி
 ரேன்.—பிரார்த்தனைபண்ணுகிறபொழுதாயினும்,
 தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபொழுதாயினும் த
 லைமூடிக்கொண்டிருக்கிற எந்தப்புருஷனுந் தன்
 தலையை அவமானப்படுத்துகிறான்.—பிரார்த்த
 னைபண்ணுகிறபொழுதாயினும், தீர்க்கதரிசனஞ்
 சொல்லுகிறபொழுதாயினும் தலைமூடாமலிருக்
 கிற எந்தஸ்திரியுந் தன் தலையை அவமானப்படுத்
 துகிறான்: அப்படியிருப்பது அவளுக்குச்சிறைக்
 கப்பட்டது போலிருக்கும்.—ஸ்திரியானவன் த
 லை மூடிக்கொள்ளாவிட்டால் மயிரைக்கத்திரிக்
 கக்கடவன்: மயிர்கத்திரிக்கப்படுவதும், சிறைக்
 கப்படுவதும் ஸ்திரிக்கு இலக்கையாயிருக்குமே
 யாகில், தலை மூடிக்கொண்டிருக்கக்கடவன்.—பு
 ருஷனோ தேவனுடைய சாயலும், மகிமையு

(ஷச) வச.எ. உ.கொரி.க.யெ. க.யோவா.டு.உக. (யுடு) அதி.அ.க.(யசு) மத்.உக.உக.உஎ.உஅ. அப்.உ.ச.உச.க.
 அதி.யெ.உக.உச. (யெ) ரோ.யெ.டு. அதி.யெ.உ.எ. (யஅ) ரோ.ச.யெ. கலா.க.யெ. ரோ.ச.க. உ.கொரி.யெ.யு.
 வேலி.க.க அதி.அ.ச. (உய) வேலி.யெ.எ. உபா.க.உ.யெ. வெளி.க.உ.யெ. (உக) உ.கொரி.க.யெ.யெ. உபா.க.உ.
 கூஅ.(உஉ)உபா.க.உ.உக. எசேச.உ.உ.யெ. (உக) அதி.க.யெ. (உச) ரோ.யெ.க.உ. பிலி.உ.ச.உக.(உடு) க.திமோ.
 ச.ச. (உச) யாத்.யெ.டு. சங்.உச.க. (உஎ) லூக்.யெ.எ. (உஅ) அதி.அ.யெ.யெ. உபா.யெ.யெ. சங்.உச.க. வச.உச.க.
 (உக) ரோ.யெ.யெ. (கூ) ரோ.யெ.க. க.திமோ.ச.கூ.ச. கொலோ.க.யெ. க.பேதுரு.ச.யெ. (கூ) ரோ.யெ.உ.
 வச.உச. (கூ) ரோ.யெ.யெ. உ.கொரி.க.க. அப்.உ.யெ.உ. க.திமோ.கூ.டு.—(யக அதி.க.) அதி.ச.யெ. எபே.
 டு.க. பிலி.க.யெ. க.தெச.க.க. உ.தெச.க.க. (உ) அதி.ச.யெ. அதி.எ.யெ. உ.தெச.உ.யெ. (க) எபே.டு.உக. ஆ
 தி.க.யெ. க.திமோ.உ.யெ.யெ. க.பேதுரு.கூ.உ.டு.க. யோவா.யெ.உ. பிலி.உ.எ.யெ.க. (ச) அதி.யெ.யெ.உ. (டு)
 அப்.உச.க. உபா.உச.யெ. (ச) எண்.டு.அ. (எ) அதி.க.உக.உஎ.

மாயிருப்பதினால் தன் தலையை மூடவேண்டவென நினைக்கிறது. ஸ்திரியே புருஷனுடைய மகிமை. - புருஷன் ஸ்திரியில் தோன்றினவனல்ல; ஸ்திரியே புருஷனில் தோன்றினவன். - அல்லாமலும் புருஷன் ஸ்திரியினிமித்தமல்ல, ஸ்திரியே புருஷனினிமித்தஞ் சிருஷ்டிக்கப்பட்டான். - ஆதலால் தூதரின் ஸ்திரியானவன் முக்காடிடிக் கொள்ளவேண்டும். - ஆயினும் கர்த்தருக்கு முன்பாக ஸ்திரியில்லாமற் புருஷனுமில்லை, வெ புருஷனில்லாமல் ஸ்திரியுமில்லை. - ஸ்திரி புருஷனில் உண்டானபிரகாரம், புருஷனும் ஸ்திரியினால் உண்டாயிருக்கிறான்; சகலமுந் தேவனுண்டாயின. - ஸ்திரியானவன் தன் தலையை மூடிக்கொள்ளாமல் தேவனிடத்திற் பிரார்த்தனைபண்ணுவது தருதியோவென்பதை நீங்கள் களை நிதானித்துக்கொள்ளலாம். - புருஷன் மயிரை நீளமாய்வளர்ப்பது அவனுக்குக் கனவின் வென்றும், - ஸ்திரி, தனக்கு முக்காடாக மயிர் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால், தன் மயிரை நீளமாய்வளர்ப்பது அவனுக்கு மகிமையென்றுஞ் சுவாமே உங்களுக்குணர்த்துகிறதில்லையா. - யாவனொருவன் வாக்குவாதஞ்செய்யப் பிரியமாயிருந்தாலும், எங்களுக்குத் தேவனுடைய சபைகளுக்கும் அப்படிப்பட்ட வழக்கமில்லை. - வெ நீங்கள் கூடிவருவது நன்மைக்கல்ல, தீமைக்கே தவாயிருப்பதினியித்தம் நான் உங்களைப் புகழுகிறதில்லையென்று உங்களுக்கு அறிவிக்கிறது. - முதலாவது சபையிலே நீங்கள் கூடிவந்திருக்கும்பொழுது உங்களுக்குள்ளே பேதல்களுண்டென்று கேள்விப்படுகிறேன்; அதிற் சிறிதை நம்புகிறேன். - உங்களிற் பாத்திரவான்கள் இன்னொன்று வெளிப்படுமபடி, மதபேதக்கடையும் உங்களுக்குள்ளிருக்கவேண்டும். - நீங்கள் ஒரு இடத்திற் கூடிவந்து புசிக்குங்காலத்தில், அவ்வவன் தன் தன் சொந்தப்போசனத்தை முந்திப் புசிக்கிறான்: ஒருவன் பசியாயிருக்கிறான், உக மற்றவன் வெறிகொள்ளுகிறான். - கர்த்தருடைய இராப்போசனம் பண்ணுதல் இதல்லவே. - உஉ என்ன, புசிக்கவங்குடிக்கவும் உங்களுக்கு வீடுகள் இல்லையா; தேவனுடைய சபையை அலட்சியம்பண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா, உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்; இதில் உங்களைப் புகழுவே உக னுபுகழேன். - நான் உங்களுக்கு ஒப்பித்ததைக் கர்த்தரிடத்திற் பெற்றுக்கொண்டேன், கர்த்தராகிய யேசு, தாம் ஒப்பிக்கப்பட்ட உச அன்றிரவில் அப்பத்தை எடுத்து, - ஸ்தோத்திரம்

பண்ணி, அதைப்பிட்டு, நீங்கள் வாங்கிப்புகியுங்கள்: இது உங்கள் நிமித்தம் பிட்கப்படுகிற என்னுடைய சரீரம்: என்னை நினைக்கிறதற்காக இப்படிச் செய்யுங்களுள். - அந்தப்படி இராப்பெரி போசனம்பண்ணினபின்பு, அவர் பாத்திரத்தை எடுத்து, இந்தப்பாத்திரம் என் இரத்தத்தினாலுண்டாகும் புதிய உடன்படிக்கை: நீங்கள் பாணம்பண்ணுகிறபொழுதெல்லாம் என்னை நினைக்கிறதற்காக இப்படிச் செய்யுங்களுள். - நீங்கள் உசுகள் இந்த அப்பத்தைப்புகித்து, இந்தப்பாத்திரத்திற் பாணம்பண்ணுகிறபொழுதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைக்கூறுகிறீர்கள். - ஆதலால் எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப்புகித்து, அவருடைய பாத்திரத்திற் பாணம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்திற்கும், இரத்தத்திற்கும் விசுவாசமாகக் குற்றஞ் செய்கிறான். - ஆனபடியால் உச ஒருவன் தன்னைத்தானேசோதித்து, இந்த அப்பத்தைப் புகித்து, இந்தப்பாத்திரத்திற் பாணம்பண்ணக்கடவன். - அபாத்திரமாய்ப் போசனபாணம் உக பண்ணுகிறவன் கர்த்தருடைய சரீரத்தை விசேஷித்துக்கொள்ளாததினால், தனக்குத் தண்டனைத்தீர்ப்பு வரும்படி போசனபாணம்பண்ணுகிறான். - இதினியித்தம் உங்களில் அநேகர் பலவீனமும், வியாதியுள்ளவர்களும், அநேகர் நித்திரை அடைந்தவர்களும் மாயிருக்கிறார்கள். - நம்மோ நாமே பரிசோதித்தால் நாமநியாயத்தீர்க்கப்படலாம். - நி கூடியாயத்தீர்க்கப்பட்டிருக்க, நாம உலகத்தவர்களோடே தண்டனை அடையத் தீர்க்கப்படாதபடி, கர்த்தரால் தண்டிக்கப்பட்டிருக்கிறோம். - ஆதலால் என் சகோதரரே, நீங்கள் போசனம் பண்ணக் கூடிவருகிறபொழுது, ஒருவருக்காக ஒருவர்காத்திருங்கள். - நீங்கள் கூடிவருவது தண்டனைக்கு ஏதுவாயிராதபடி, ஒருவனுக்குப் பசியுண்டானால் அவன் தன்வீட்டிற் புசிக்கக்கடவன். நான் வரும்பொழுது மற்றவைகளை ஒழுங்குப்படுத்துவேன்.

வெ. அதிகாரம்.

க: ஆவியின் நானாவதவர்களைக்குறித்தல்: வெ. சரீரம் பூரணமாகிறதற்கு நானாவது அவயவங்கள் வேண்டியவைகள் போல, சபைபூரணமாகிறதற்கு நானாவது அவயவங்கள் அவசியமெனக்காட்டல். சகோதரரே, ஆவிக்குரியவைகளைக்குறித்து நீங்கள் அறிவினராயிருக்க எனக்கு மனமில்லை. - நீங்கள் நடத்தப்பட்ட பிரகாரமாகவே, ஊமையான விக்கிரகங்களிடத்திற்குக் கொண்டுபோகப்பட்ட அஞ்ஞானிகளாயிருந்தீர்களென்றறிவீர்கள். -

(அ) ஆதி. உ. உ. உ. (க) ஆதி. உ. வெ. அ. உ. உ. (ய) ஆதி. உ. ச. க. இ. பிர. இ. க. (வ) கலா. க. உ. அ. (வெ) ரோ. வெ. க. க. (யசு) க. தீமோ. க. ச. அதி. எ. வெ. (யஅ) அதி. க. ய. வெ. (யக) மத். வெ. எ. அப். உ. ய. க. ய. க. தீமோ. ச. உ. உ. பேதுரு. உ. க. உ. ஹக். உ. க. இ. க. யோவா. உ. வெ. (உய) உ. பேதுரு. உ. வெ. யூதா. வெ. (உஉ) அதி. வெ. க. உ. யாக். உ. ச. (உக) அதி. வெ. இ. க. கலா. க. க. வெ. ய. உ. மத். உ. ச. உ. ச. (உசு) யோவா. வெ. க. அப். க. வெ. க. அதி. ச. இ. க. வெ. ச. ச. வெ. உ. வெ. ச. க. வெ. யூதா. வெ. வெளி. க. எ. (உஎ) எண். க. வெ. வெ. யோவா. ச. இ. க. க. ச. (உஅ) உ. கொரி. வெ. இ. க. கலா. க. ச. ரோ. வெ. உ. (கக) சங். க. வெ. இ. க. யோவா. க. க. (கஉ) சங். க. ச. வெ. வெ. எ. பி. வெ. இ. வெ. க. (கச) வெ. ச. உ. உ. அதி. எ. வெ. தீ. க. இ. அதி. ச. வெ. - (வெ) அதி. க. அதி. வெ. ச. க. க. எ. (உ) எ. பெ. உ. வெ. வெ. க. வெ. ச. க. க. உ. பெ. துரு. ச. க. சங். ராய். இ. இ.

க ஆண்படியினாலே தேவ ஆவியினால் வசனிப்பவ னெவனும், யேசுவைச் சபிக்கப்பட்டவனெ ன்று சொல்லானென்பதையும், பரிசுத்த ஆவியினால் ன்றி, ஒருவனும் யேசுவைக் கர்த்தரெ ன்று சொல்லானென்பதையும் உங்களுக்குக் கறிவிக்கி ன்றேன்.—வரங்கள் வெவ்வேறாயிருக்கின்றன, ஆ டிவியானவரோ ஒருவர்.—தொழில்கள் வெவ்வே றாயிருக்கின்றன, கர்த்தரோ ஒருவர்.—கிரி யைகள் வெவ்வேறாயிருக்கின்றன, எல்லாவற் றையும் எல்லாருக்குள்ளும் நடப்பிக்கிற தேவ னே ஒருவர்.—நன்மையுண்டாகும்படி ஆவியின் வெளிப்படுத்தல் அவனவனுக்கு அருளப்பட்டி ருக்கின்றது.—ஆவியினால் ஒருவனுக்கு ஞானத் தின் வாக்கும், அந்த ஆவியினால்தானே வேறொ ருவனுக்கு அறிவின்வாக்கும்,—அந்த ஆவியினால் தானே வேறொருவனுக்கு விசுவாசமும், அந்த ஆ வியினால்தானே வேறொருவனுக்குச் சொல்பத் துபடுத்தும் வரங்களும்,—வேறொருவனுக்கு அற்பு தங்களைச் செய்யும் வரமும், வேறொருவனுக் குத் தீர்க்கதரிசனமும், வேறொருவனுக்கு ஆவிக ளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பா ணைக்களைப் பேசும்வரமும், வேறொருவனுக்குப் பாணைக்களை வியாக்கியானம் பண்ணுதலும் அ லிகளிக்கப்படுகின்றன.—இவைகளை எல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமதுசித்தத்துக் கேற்க அவனவனுக்குத் தருகியானவைகளைப்ப லெகிரித்துகொடுக்கிறார்.—சீரம் ஒன்று, அதின் அவ யவங்கள் அநேகம், ஒரேசீரத்தின் அவயவங்க ளெல்லாம் அநேகமாயிருந்தும் ஒரேசீரமாயிருக் கின்றது: அப்படியே கிறிஸ்துவம்.—நாம் யூத ராயினும், அந்நியராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும் அனைவரும் ஒரே ஆவியினால் ஒரே சீரமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, நாம் அனைவரும் ஒரே ஆவியின் பானம் பண்ணு வசவிக்கப்பட்டோம்.—சீரம் ஒரே அவயவமல்ல, யெ அநேகம்.—காலானது நான் கையல்லாதபடியினால் ஒரே சீரத்திற்குரியதல்லவென்றால், அதினால் அது சீரத்திற்கு உரியதல்லாமற் போகுமா.— வக காதானது நான் கண்ணல்லாததினால் சீரத்திற் குரியதல்லவென்றால், அதினால் அது சீரத்திற் றெகுரியதல்லாமற் போகுமா.—சீரமுழுமுதலுந் தன்னைச் செவி எங்கே; முழுமுதலுந் செவியா யுடனும், மோத்தலெங்கே.—ஆதலால் தேவன் தம துசித்தத்தின்படி சீரத்தின் அவயவங்கள் ஒவ்வொருவன் றையும் ஏற்படுத்தினார்.—அவையெல்லாம் உய் ஒரே அவயவமானார் சீரம் எங்கே.—அதினால் அ

வயவங்கள் அநேகமாயிருந்துஞ் சீரம் ஒன்றாயிருக்கின்றது.—கண் கையைப்பார்த்து, நீ எனக்கு உக வேண்டியதல்லவென்றும், தலை கால்களுடனே, நீங்கள் எனக்கு வேண்டியவைகனல்லவென்றுஞ் சொல்லக்கூடாது.—சீரர் அவயவங்களில் அதிக உப பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கின்றன.—சீரர் அவயவங்களில் அதிக கனவீனமாய்க் காண ப்படுகிறவைகளுக்கே நாம் அதிக கனத்தைக் கொடுக்கிறோம்;—நம்மிடத்தில் இலட்சணமில் உப லாதவைகள் அதிக இலட்சணமுள்ளவைகளாயிருக்கின்றன. நம்மிடத்தில் இலட்சணமுள்ளவைகளுக்கு அப்படி வேண்டுவதில்லை: சீரர்த் திற் பேதமுண்டாகாமல், அவயவங்கள் ஒன் றைக்குறித்தொன்று கவலையாயிருக்கும்படி,— தேவன் கனத்திற்குறைவுள்ளதற்கு அதிககனத் து கொடுக்கிறது, இப்படிச் சீரத்தை ஒருவருக்குப் படுத்தினார்.—அதினால் ஒரு அவயவம் பாடுபடும் உக பொழுது, எல்லா அவயவங்களுக் கூடப்பாடுபடும்; ஒரு அவயவம் மேன்மைபெறும்பொழு து, எல்லா அவயவங்களுக் கூடச்சந்தோஷப்ப டும்.—நீங்களே கிறிஸ்துவின் சீரமும், தனித் தனி யான அவயவங்களுமாயிருக்கிறீர்கள்.—தேவ னானவர் சபையில் முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகரையும், பின்பு அற்புதங்களை யும், சொஸ்தப்படுத்தும் வரங்களையும், உதவி செய்தலையும், ஆளுகைகளையும், பலபாணைக்களையும் ஏற்படுத்தினார்.—எல்லாரும் அப்போஸ்தல உக ரா, எல்லாருந் தீர்க்கதரிசிகளா, எல்லாரும் போ தகரா, எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா,—எல்லாருக்குஞ் சொஸ்தப்படுத்தும்வரங்க ளுண்டா, எல்லாரும் பலபாணைக்களைப் பேசுகிறவர்களா, எல்லாரும் பாணையின் அருத்தத் தைத் தெரிவிக்கிறவர்களா;—எப்படியும் நீங்கள் உக மேன்மையானவரங்களை வாஞ்சையோடே தே டிங்கள்: பின்னும் நான் அதிகமேன்மையான ஒருவழியை உங்களுக்குக் காட்டுகிறேன்.

யக. அதிகாரம்.

க. எல்லா ஞானவரங்களிலும் அன்பே மேன்மையுள்ளதென்று தெரிவித்தல்: ச. அதின்பலனை விவரித்தல், விசுவாசம் அபேட்சை இரண்டிலும் அன்பே சிரேஷ்டமுள்ளதென்காட்டல்.

மனுஷர், தேவனுடைய இவர்களுடைய பாணைகளை நான் பேசினாலும், அன்பு எனக்கில் லாதிருந்தால் சத்தமிடுகிற வெண்கலத்திற்கும்,

(க) மாற்.க.கக. க.யோவா.ச.உ.க. மத்.யக.யெ. யோவா.யெ.உ.க. உ.கொரி.க.டு. (ச) ரோ.யெ.உ.ச. எபி.உ.ச. க.கொரி.ச.யி. எபே.ச.ச. (டு) ரோ.யெ.உ.ச.எ.அ. எபே.ச.யக. (சு) எபே.க.உ.க. (எ) ரோ.யெ.உ.ச.எ.அ. அதி.யச. உ.ச. எபே.ச.எ. க.பேதுரு.ச.யி.யக. (அ) அதி.உ.ச.எ. அதி.க.ச. உ.கொரி.அ.எ. (க) மத்.யெ.யக.உ.யி. உ.கொரி.ச.யக. மாற்.யக.யெ. யா.க.டு.யச. (ய) வச.உ.அ.உ.க. மாற்.யக.யெ. ரோ.யெ.உ.ச. அதி.யக.உ. அதி.யச.உ.க. க.யோவா.ச.க. அப்.உ.ச. அதி.யக. (யக) ரோ.யெ.உ.ச. உ.கொரி.யக. எபே.ச.எ. யோவா.க.அ. எபி.உ.ச. (யஉ) ரோ.யெ.உ.ச.டு. எபே.ச.ச.யக. வச.உ.எ. கலா.க.யக. (யக) ரோ.க.டு. கலா.க.உ.அ. எபே.உ.யக.யச.யக. கொலோ.க.யக. யோவா.க.கக. (யஅ) வச.உ.அ. ரோ.யெ.உ.க. (உஎ) ரோ.யெ.டு. எபே.க.உ.க. கொலோ.க.உ.ச. எபே.டு.க.யி. (உஅ) எபே.ச.யக. எபே.உ.உ.யி. அப்.யக.க. ரோ.யெ.உ.ச. வச.க.யி. எண்.யக.யெ. ரோ.யெ.அ. க.தீமோ.டு.யஅ. எபி.யக.யெ.எ.ச. (உக) வச.யி. (கச) அதி.யச.க.கக.—(யக. அதி.)

ஓசையிடுவ கைத்தாளத்திற்கும் ஒப்பாயிருப்பேன்.—நான் தீர்க்கதரிசனத்தையுடையவனாயிருந்தாலும், சகலவித இரகசியங்களையும், சகலவித அறிவையும் அறிந்தாலும், மலைகளைப்பெயர்க்கிறதற்குப்பூரண விசுவாசம் எனக்குண்டானாலும் அன்பு எனக்கில்லாதிருந்தால் நான் ஒன்றுமில்லாதவனாயிருப்பேன்.—எனக்குண்டான பொருளெல்லாவற்றையுந் தரித்திரருக்குக் கொடுத்தாலும், தகிக்கிறதற்கு என் தேகத்தை ஒப்பித்தாலும் அன்பு எனக்கில்லாதிருந்தால் எனக்கு ஒருபலனாயில்லை.—அன்பு நீடிய பொறுமையுந் தமையுமுள்ளது; அன்புக்குப்பொறுமையில்லை; அன்பு தன்னைப்புகழாது, இறுமாப்பாயிராது.—சீர்கேடானதைச் செய்யாது, தன் பொழிவைப்பராது, சமதியிற் கோபங்கொள்ளாது, தீங்கு நினையாது.—அநியாயத்திற் சந்தோஷப்படாமல், சத்தியத்திற் சந்தோஷப்படுகின்றது.—சகலத்தையும் மூடுகின்றது, சகலத்தையும் விசுவாசிக்கின்றது, சகலத்தையும் நம்புகின்றது, சகலத்தையுஞ் சகிக்கின்றது.—தீர்க்கதரிசனங்களும் ஒழிந்துபோம், பாஷைகளும் ஒழிந்துபோம், அறிவும் அகன்றுபோம்: அன்போ ஒரு பொழுதும் ஒழியாது.—நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ்சொல்லுதலும் குறைவுள்ளது.—நிறைவுவரும்பொழுது குறைவு ஒழியும்.—நான் பாலகனாயிருந்தபொழுது பாலகனைப்போலப்பேசினேன், பாலகனைப்போல் உணர்ந்தேன், பாலகனைப்போல் யூகித்தேன்: நான் பிராயமுள்ளவனானபொழுது பாலகனுக்கு உதேற்றவைகளைத் தவிர்த்துவிட்டேன்.—இப்பொழுது அப்பிரகத்தின் வழியாய்த் தெளிவில்லாமற் பார்த்தீரோம்; அப்பொழுதோ முகமுக்கமாகப்பார்ப்போம்: இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன்; அப்பொழுதோ நான் அறியப்பட்டிருக்கிற பிரகாரம் நானும் அறிந்துகொள்வேன்.—இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்னும் இம்மூன்றும் நிற்கின்றன; இவைகளில் அன்பே சிரேஷ்டம்.

யச. அதிகாரம்.

க. பலபாஷைகளைப் பேசுவதிலும் உபதேசிப்பது உத்தமமெனக்காட்டல்: சு. உபதேசத்தினாலே சனங்களை உணர்த்துவது அவசியமெனத்தெரிவித்தல்: உயி. உணர்வதினாலுண்டாகும்பலனை அறிவித்தல்: உச. உபதேசத்தையும், நானுபாஷைகளைப் பேசுவதையும் குறித்துப் பவுட்புத்திசொல்லல்: கூச. சபையிலே ஸ்திரிகள் உபதேசிப்பது தகாதென விலக்கல்.

அன்பையே தொடருங்கள், ஆவிக்குரியவைகளையும், விசேஷமாகத்தீர்க்கதரிசனஞ்சொல்லும் வரத்தையும் விரும்புங்கள்.—அந்நியபாஷையிற் பேசுகிறவன், ஆவியில் இரகசியங்களைப்பேசினாலும், ஒருவனும் அவன்பேசுகிறதை அறியாதிருக்கிறதினால், அவன் மனுஷரிடத்திலல்ல, தேவனிடத்திற் பேசுகிறான்.—தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ, பத்தியைவளர்க்கிறதற்கும், உணர்த்துகிறதற்கும், ஆற்றுகிறதற்கும் மனுஷருக்குப் பேசுகிறான்.—அந்நியபாஷையிற் பேசுகிறவன் தன்பத்தியைவளர்க்கிறதற்குப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபையின் பத்தியைவளர்க்கிறதற்குப் பேசுகிறான்.—நீங்களெல்லாரும் அந்நிய பாஷைகளைப் பேச விரும்புகிறேன்: ஆயினும் அந்நியபாஷைகளைப்பேசுகிறவன் சபையின் பத்தியைவளர்க்கிறதற்கு அருத்தத்தைத் தெரிவியாதேபோனால், தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் அவனிலுஞ் சிரேஷ்டன்: ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டிமென்று அதிகாரம் விரும்புகிறேன்.—சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து அந்நியபாஷைகளைப்பேசினாலும், வெளிப்படுத்தலையாவது, அறிவையாவது, தீர்க்கதரிசனத்தையாவது, போதகத்தையாவது பேசாவிட்டால், என்னால் உங்களுக்கு என்னலாபம்வரும்.—அப்படியே தீங்குழல், சுரமண்டலமுதலிய உயிரில்லாதவாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசக் காட்டாவிட்டால் ஊதினது இன்னது, வாசிக்கப்பட்டது இன்னதென்பது எப்படித்தெரியும்.—எக்காளமானது அறியத்தக்க சத்தியாதிருந்தால், யுத்தத்துக்கு எத்தினம் பண்ணுகிறவன் யாவன்.—அதுபோல, நீங்களும் தெளிவான சொல்லையாவது வசனியாவிட்டால், பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்; நீங்கள் ஆகாயத்திற்குப் பேசுவீர்களே.—உலகத்தில் எத்தனையோ பலவிதமான பாஷைகளுண்டு, அவைகளில் ஒன்றும் அருத்தமில்லாததல்ல.—ஆகிலும் நான் பாஷையின் அருத்தத்தை அறியாமலிருந்தால் பேசுகிறவனுக்கு அந்நியதேசத்தானாயிருப்பேன், பேசுகிறவன் எனக்கும் அந்நியதேசத்தானாயிருப்பான்.—நீங்களும் ஆவிக்குரியவைகளைப்பெற ஆவலாயிருக்கிறபடியினால், சபையின் பத்தியைவளர்ப்பதற்கேதுவானவைகளை மிகுதியாய்ப்பெறும்படிதேடுங்கள்.—அந்நியபாஷைப்பேசுகிறவன் அதின்கருத்தைத் தெரிவிக்கும்படி வேண்டக்கடவன்.—நான் அந்நியபாஷையில் விண்ணப்பம் பண்ணினால் என் ஆவி விண்ணப்பம் பண்ணாமேயன்றி, என் கருத்துப் பலனற்றதாயிருக்கும்.—இனி என்ன; நான் ஆவியினால் விண்ணப்பம் பண்ணுவேன், அறிவுள்ளவர்களைப்பண்பண்ணுவேன்: நான் ஆவியினாலேபாடுவேன், அறிவுள்ளவர்களைப்பாடுவேன்.—இல்லாவிட்டால், நீ ஆவியில் துதிசெய்யும்பொழுது கல்லாதவன் நீ பேசுகிறதினனதென்று அறியாததினால், உன்ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச்சொல்

(உ)அதி.யெ.அ.கூ.யெ.அ. மத்.எ.உ.உ. மத்.யெ.உ.யி.(கூ)மத்.சு.க.உ.(ச)நீதி.யி.யெ. க.பேதரு.ச.அ.(ஊ)அதி.யி.உ.ச. பிலி.உ.ச. (சு)சங்.யி.கூ. ரோ.க.கூ. உ.யோவா.ச. (எ) ரோ.யெ.க. கலா.ச.உ. உ.தீமோ.உ.உ.ச. (கூ)அதி.அ.உ. (யெ)உ.கொரி.கூ.யெ. பிலி.கூ.யெ. மத்.யெ.யி. க.யோவா.கூ.உ.—(யச. அதி. க.)அதி.யெ.கூ.க. எண்.யெ.உ.கூ.உ.க. (உ)அதி.உ.ச. அப்.உ.உ.க. (சு)உச.உ.க.(யெ)எபே.யெ.யெ. கொலோ.கூ.யெ. சங்.ச.எ.எ. (யச)அதி.யெ.உ.ச.

யெ லுவான்.—நீ நன்றாய்த்துதிசெய்வாய், ஆகிலும் அ
யஅ திறன் பிறருடைய பத்திவளராதே.—உங்களை
லாரிலும் நான் அதிகமாகப் பாஷைகளைப்பேசு
கிறதினால் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறே
யென்.—ஆனாலும் நான் சபையில் அந்நியபாஷையிற்
பதியிரஞ் சொற்களைப்பேசுகிறதிலும், பிறரை
யுணர்த்தும்படி ஐந்துசொற்களை மாத்திரங்கருத்து
விளங்கப்பேசுகிறவாஞ்சையிருக்கிறேன்.—
உய சகோதரரே, நீங்கள் புத்தியிற் குழந்தைகளா
யிராமல், தூர்க்குணத்திற்குழந்தைகளாயிருப்பீர்
உக களாக: புத்தியிற்புருஷராடுங்கள்.—“மறுபாஷை
களினாலும், மறு உதகெளிதலும் இந்தச்சனக்
களிடத்திற் பேசுவோம்; ஆகிலும் இவர்கள் எ
ணக்குச் செவி கொடார்களென்று கர்த்தர்
சொல்லுகிறார்,” என்பது வேதத்தில் எழுதியிருக்
உஉ கின்றது.—ஆதலால் அந்நியபாஷைகள் விசுவா
சிகளுக்கல்ல, அவிசுவாசிகளுக்கு அடையாள
மாயிருக்கின்றன: தீர்க்கதரிசனமோ, அவிசுவா
சிகளுக்கல்ல, விசுவாசிகளுக்கு அடையாளமா
உக யிருக்கின்றது.—இப்படியிருக்க, சபையார்யாவ
ரும் ஒரு இடத்திற் கூடிவந்து, எல்லாரும் அந்
நியபாஷைகளிற் பேசிக்கொள்ளுகையில், கல்
லாதவர்களாகிலும், அவிசுவாசிகளாகிலும் உள்
ளேவந்தால், உங்களை மதியீனென்று சொல்லார்
உச களா.—எல்லாரும் தீர்க்கதரிசனங்களைச் சொல்
லுகையில் ஒரு அவிசுவாசியாகிலும், கல்லாதவ
ளாகிலும் வந்தால் அவன் எல்லாராலுங்கண்டிக்
கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும்
உடு ருப்பான்.—அதினால் அவனுடைய இருதயத்தின்
அந்தாங்கமானவைகள் பிரத்தியட்சமாகும்; அவ
ன் முகங்குப்புறவிழுந்து தேவனுக்கு ஆராத
னைசெய்து, தேவன் மெய்யாய் உங்களுக்குள்
உசு ளிருக்கிறாரென்று அறிக்கையிடுவான்.—நீங்கள்
கூடிவந்திருக்கிறபொழுது, உங்களில் ஒருவன்
சங்கீதத்தையும், ஒருவன் போதகத்தையும், ஒரு
வன் அந்நியபாஷையையும், ஒருவன் வெளிப்
படுத்தப்பட்ட வாக்கியத்தையும், ஒருவன் அருத்
தற் தெரிவித்தலையும் வசனிக்கிறார்கள். சகோ
தரரே, இதென்ன, எப்படியும் பத்தியை வளர்க்
கிறதற்கு எல்லாஞ் செய்யப்படக்கடவன.—
உஎ அந்நிய பாஷையிற் பேச விரும்பினால், இருவர்
மூவர்மாத்திரங் கிரமங்கிரமமாய்ப்பேசவும், ஒரு
வன் அருத்தத்தைத்தெரிவிக்கவும் வேண்டும்.—
உஅ அருத்தத்தைத்தெரிவிப்பவன் அங்கே யில்லாதி
ருந்தால், அவன் சபையிற் பேசாமல், தன்னிடத்
திலும், தேவனிடத்திலும் பேசக்கடவன்.—
உக தீர்க்கதரிசிகளில் இருவர் மூவர் வசனிக்கலாம்,
கூய மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள்.—அப்பொ

ழுது உட்காந்திருக்கிற வேறொருவனுக்கு ஏதா
கிலும் வெளிப்படுத்தப்பட்டால், முத்தினவன்
பேசாமலிருக்கக்கடவன்.—எல்லாரும் கற்கிற கக
தற்கும், எல்லாரும் ஆறுதலை அடைகிறதற்கும்
நீங்கள் அனைவரும் ஒருவொருவனாகத் தீர்க்க
தரிசனஞ்சொல்லலாம்.—தீர்க்கதரிசிகளின் ஆவி கஉ
கள் தீர்க்கதரிசிகளுக்கே கீழ்ப்படிந்திருக்கின்ற
றன.—தேவன் கலகத்துக்கல்ல, சமாதானத்திற் கஉ
ருக் காரணர், பரிசுத்தவான்களுடைய எல்லாச்
சபைகளிலேயும் அப்படியே ஆகும்.—சபைக கச
ளில் உங்கள் ஸ்திரிகள் பேசாமலிருக்கக்கடவர்
கள்: பேசுகிறதற்கு அவர்களுக்கு உத்தரவில்லை;
வேதத்தின்படி அவர்கள் அமைந்திருக்கவேண்
டும்.—அவர்கள் யான்கொன்றைக் கற்றுக்கொள்ள கடு
விரும்பினால், வீட்டிலே தங்கள் தங்கள் புருஷ
ரிடத்தில் வினாவக்கடவர்கள்: ஸ்திரிகள் சபை
யிற் பேசுகிறது அவமரியாதை.—என்ன; தேவ கக
வாக்கு உங்களிடத்திலிருந்தாபுறப்பட்டது, அ
து உங்களிடத்திற்கு மாத்திரமாவந்தது.—ஒருவன் கஎ
தன்னைத் தீர்க்கதரிசியென்றுகிலும், ஆவியைப்
பெற்றவெனன்றுகிலும் எண்ணினால், நான் உங்
களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய
கட்டளைகளைன்று அறியக்கடவன்.—ஒருவன் கஅ
அறியாமையுள்ளவனானால் அவன் அறியாமையு
ள்ளவனாயிருக்கக்கடவன்.—ஆதலால் சகோத கக
ரரே, நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்ல விரும்பு
வீர்களாக, அந்நியபாஷைகளையும் பேசுகிறதற்
குத்தடைபண்ணுகிறீர்கள்.—சகலமுஞ் சீருக் சய
கேற்க ஒழுங்காய்ச்செய்யப்படக்கடவன.

யிரு. அதிகாரம்.

க. கிறிஸ்து உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்துச்
சிலவிசேஷங்களைச்சொல்லல்: யெ. உயிர்த்தெ
ழுதவில்லையென்று சாதிப்பவர்களைக் கண்டித்
தல்: உய. கிறிஸ்து உயிர்த்தெழுந்தது அவருடைய
சனங்களின் உயிர்த்தெழுதலுக்குக் காரண
மென்று காட்டல்: உக. உயிர்த்தெழுதவில்லா
விட்டார் சன்மார்க்கம் பவனற்றதென்று தெ
ரிவித்தல்: கடு. உயிர்த்தெழுதலின் சரீரத்தை வ
ருணித்தல்: சக. உயிர்த்தெழுதலின் வகையை
நிருணித்தல்: கடு. கடைசியானே விவரித்தல்.

சகோதரரே, நான் உங்களிடத்திற் பிரசங்கித்த க
சுவிசேஷத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்,
நீங்களும் அதை அங்கிகரித்துக்கொண்டு, அதி
லே நிலைத்திருக்கிறீர்கள்.—நீங்கள் விருதாய் உ
விசுவாசியாமல், நான் உங்களுக்குப் பிரசங்கித்
ததை நினைவில் வைத்தால், அதினால் நீங்கள் இ
ரட்சிக்கப்படுவீர்கள்.—கிறிஸ்து நமது பாவங் க
களினிமித்தம் வேதத்தின்படி மரித்தார்.—வே ச

(உய)சங்.நாகக.உ. மத்.யக.உடு. ரோ.யக.யக. எபே.ச.யக. எபி.டு.யெ.யக. மத்.யஅ.க. க.பேதுரு.உ.க. அதி.உ.க.
(உக)யோவா.ய.கச. ஏசா.உஅ.யக.யெ.உக.அபு.உ.யக. (உடு) ஏசா.சடு.யச. சக.அ.உக.(உசு)வச.க. அதி.யெ.
அ.க.ய. அதி.யெ.எ. உ.கொரி.யெ.யக. எபே.ச.யெ.உக. அதி.யெ.ய. (கூய) க.தெச.டு.யக.உய.(கஉ)க.யோவா.
ச.க. (கக) அதி.யக.யசு. (கச) கதிமோ.உ.யக.யெ. அதி.யக.க. எபே.டு.உஉ. கொலோ.க.யஅ. தீத்.உ.டு. க.பே
துரு.க.க. ஆதி.க.யசு. (கஎ) உ.கொரி.ய.எ. க.யோவா.ச.சு. (கக) அதி.யெ.கக. க.தெச.டு.உய.(சய)வச.கக.—
(யடு) அதி. க.) கலா.க.யக. ரோ.டு.உ.(உ)ரோ.க.யசு. கலா.க.ச.க. (க) அதி.யக.உ.உக. கலா.க.யெ. சங்.உஉ.யடு.
ஏசா.டு.க.க. தானி.க.உசு. சக.யக.எ. க.பேதுரு.க.யக.(ச)சங்.உ.எ. ஏசா.டு.க.ய. ஒசி.க.உ. க.பேதுரு.க.யக.

தத்தின்படி அவர் அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்தார்: நான் பெற்றதும் உங்களுக்குப் பிரதானமாக அறிவித்ததுமாகிய உபதேசம் இது.-அவர் கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்குத் தரிசனையானார்.—அதன்பின்பு ஏகமாய்க்கூடிய ஐஞ்ஞாறுபேருக்கதிகமான சகோதரருக்குத் தரிசனையானார்; அவர்களில் அநேகர் இந்நான்வரைக்குமிருக்கிறார்கள், சிலர் மாத்திரம் மகாநித்திரை அடைந்தார்கள்.—பின்பு யாக்கோபுக்கும், அப்பால் அப்போஸ்தலரெல்லாருக்குத் தரிசனையானார்.—எல்லாருக்கும்பின், பிரசவகாலத்திற்குமுன் பிறந்தவன்போன்ற எனக்குத் தரிசனையானார்.—அப்போஸ்தலரெல்லாரிலும் நான் சிறியவன், தேவனுடைய சபையை நான் துன்பப்படுத்தின்படியினால், அப்போஸ்தலனென்னும் பெயர்பெறுவதற்குப் பாத் திரண்டை.—ஆகிலும் நான் நிற்க நினைவே வனுடைய கிருபையினாலுண்டாயிற்று: அவர் எனக்கு அருளிய கிருபை பலன்றதாயிருக்கவேயில்லை; நான் மந்தறல்லாரிலும் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்: நானாகவல்ல, என்னோடேயிருக்கிற தேவனுடைய கிருபையினால் அப்படிச் செய்தேன்.—ஆதலால் நானாகிலும், அவர்களாகிலும் இப்படியே பிரசங்கிக்கிறோம், இப்படியே நீங்களும் விசுவாசித்தீர்கள்.—கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, உங்களிற்சிலர், மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று சொல்வதெப்படி.—மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையாகில், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.—கிறிஸ்து எழுந்ததில்லையாகில், எங்கள் பிரசங்கமும் அபத்தம், உங்கள் விசுவாசமும் வீருதா.—மரித்தோர் எழுந்திராவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவைத் தேவன் எழுப்பினாரென்று அவரைக்குறித்துச் சாட்சிசொன்னதினால், நாங்கள் தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவுங் காணப்படுவோம்:—மரித்தோர் எழுந்திராவிட்டால், கிறிஸ்துவும் உயிர்த்தெழுந்ததில்லை.—கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீருதா; நீங்கள் இதுவரைக்கும் உங்கள் பாவங்களிலிருக்கிறீர்கள்.—அப்படியானால் கிறிஸ்துவைப்பற்றி மகாநித்திரை அடைந்தவர்களுக்கெட்டுப்போனார்கள்.—நாம் கிறிஸ்துவின்மேல் இம்மைக்காகமாத்திரம் நம்பிக்கை வைத்தோமாகில், எல்லா மனுஷரிலும் உயிர்த்தெழுதலில்லையாயிருக்கிறோம்.—அப்ப

டியல்ல, கிறிஸ்து மரித்தோரைவிட்டெழுந்து, நித்திரை அடைந்தவர்களின் முதற்பலனானார்.—மனுஷனாக மரணமுண்டானதுபோல, மனுஷனுல் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று.—ஆதாமினாலே சகலரும் மரிப்பது உபோல, கிறிஸ்துவினாலே சகலரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.—ஆகிலும் அவனவன் தன் உதவ்வரிசையில் அப்படியாவான்: முதலாவது முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும் பொழுது கிறிஸ்துவுக்குரியவர்கள் எழுந்திருப்பார்கள்.—அவர் எல்லா ஆளுகையை உசயும், எல்லா அதிகாரத்தையும், வல்லமையையும் அழித்து, பின்பு இராச்சியத்தைப் பிதாவாகிய தேவனிடத்தில் ஒப்பிக்குங்காலத்தில் முடிவுவரும்.—அவர் எல்லாச்சத்துருக்களையும் உருதமது பாத்திற்குக்கீழாக்கும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டும்.—அவர் அழிக்குந் உசகடைசிச் சத்துரு மரணமே.—அவர் எல்லாச்சத்துருக்களையும் தமது பாத்திற்குக் கீழாக்கிவைத்தார். ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழாக்கிவைக்கப்பட்டதென்று சொல்லும்பொழுது, சகலத்தையும் அவருக்குக்கீழ்ப்படுத்தினவர் தவிரவென்பது பிரத்தியட்சமாய்விளங்குகின்றது.—சகலஉமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்பொழுது, தேவனே சகலத்தினுஞ்சகலமுமாயிருக்கத்தக்கதாக, குமாரனே தமக்குச்சகலத்தையுங்கீழாக்கிவைத்தவருக்குக்கீழ்ப்பட்டிருப்பார்.—மரித்தோர் உச எழுந்திராவிட்டால் மரித்தோரினியமித்தம் ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்னசெய்வார்கள், மரித்தோரினியமித்தம் இவர்கள் ஞானஸ்நானம் பெறுகிறதென்ன.—நாங்களும் ஏன் ஏன்நேரமும் கூட நாச மோசத்தை அடையத்தக்கவர்களாயிருக்கிறோம்.—நான் தினமும் மரிக்கிறேனென்று நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவில் உங்களரிமித்தம் எனக்குண்டான ஆனந்தத்தைக் கொண்டே சத்தியம்பண்ணுகிறேன்.—நான் மனுஷர் வழக்கமாய்ப்பேசுகிறேன், மரித்தோர் எழுந்திராவிட்டால் நான் எப்பேச நகரத்திற்கு காட்டுகிறுங்களுடனே யுத்தெடுக்கிறேன் எனக்கு என்னலாபம், போசனபானம்பண்ணுவோம் வாருங்கள்; நாளைக்குச் சாவோம்.—வஞ்சிக்கப் கூடாபடாதிருங்கள்: தீதான சம்பாஷணை நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.—பாவத்திற்கு விவகி, கூசநீதிப்படிநடக்க விழித்திருங்கள்; உங்களிற்சிலர் தேவனைப்பற்றும் அறிவில்லாதவர்களாயிருக்கிறார்கள்: உங்களுக்கு இலச்சையுண்டாக

(6) லூக்.உச.கூச. மத்.உஅ.யெ. அப்.ய.சுக. (எ) லூக்.உச.இய. அப்.க.கூச. (அ) அப்.கூச.யெ. (க) எபே.கூ.அ. அப்.அ.கூ. கலா.க.யுக. பிலி.கூ.சு. க.தீமோ.க.யுக. (ய) எபே.கூ.எ.அ. உ.கொரி.யுக.உக. மத்.ய.உய. ரோ.யெ.யெ.யுக. உ.கொரி.கூ.இ. கலா.உ.அ. எபே.கூ.எ. பிலி.உ.யுக. (யுக) க.தெச.ச.யெ. (யெ) அப்.உ.உச.கூ. (யெ) ரோ.ச.உச. (யுக) உ.தீமோ.கூ.யெ. (உ) க.பேதுரு.கூ. அப்.உச.உக. கொலோ.க.யெ. வெளி.க.இ. (உச) ரோ.இ. யெ.யெ. யோலா.யுக.உ.இ. ரோ.கூ.உக. (உக) வச.உய. க.தெச.ச.யெ.யெ.யெ. (உச) தானி.எ.யெ.உஎ. (உஇ) சங்.யெ.க. அப்.உ.கூச.கூ. எபே.கூ.உக. எபி.க.யுக. (உச) உ.தீமோ.க.யெ. வெளி.உய.யெ. (உஎ) சங்.அ.சு. மத்.உஅ. யெ. எபி.உ.அ. க.பேதுரு.கூ.உஉ. (உஅ) பிலி.கூ.உக. அதி.கூ.உக. (கூ) உ.கொரி.யுக.உச. கலா.இ.யுக. (கூ) க.தெச.உ.யுக. ரோ.அ.கூச. உ.கொரி.ச.யெ.யெ. (கூ) உ.கொரி.க.அ. பிர.உ.உச. ஏசா.உ.உ.யுக. லூக்.யெ.யெ.க. (கூ) அதி.இ.சு. (கூ) ரோ.யுக.யெ. எபே.இ.யெ. க.தெச.ச.இ. அதி.சு.இ.

௩௩ நான் இப்படிச் சொல்லுகிறேன்.—ஒருவன், மரித்
 தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எவ்வீதமா
 ன சரீரத்தோடே தோன்றுவார்களென்று கேட்
 ௩௪ பான்.—புத்தியினனே, நீ விதைக்கிறது சாவா
 ௩௫ வட்டால் முனைக்கமாட்டாதே.—நீ விதைக்கிற
 பொழுது பின் வினையும்வினைவை விதையாமல்,
 ௩௬ வந்தையே விதைக்கிறது.—அதில் தேவன் த
 மது சித்தத்தின்படி உருவைத் தோற்றுவிப்பார்,
 விதை ஒவ்வொன்றிற்கும் அதினதின் விசேஷத்
 துக்கேற்ற உருவைத் தோற்றுவிப்பார்.—
 ௩௭ எல்லா மாமிசமும் ஒரேவிதமான மாமிசமல்ல:
 மனுஷருடைய மாமிசம் வேறே, மிருகங்களு
 டையமாமிசம்வேறே, மச்சங்களுடையதும்பட்
 ௪௦ சய சிசுளுடையதும் வேறே.—வானத்திற்குரிய வஸ
 துக்களுமுண்டு, பூமிக்குரியவஸ்துக்களுமுண்டு:
 ௪௧ வானத்திற்குரியவற்றின் மகிமைவேறே, பூமிக்கு
 சக ரியவற்றின் மகிமைவேறே.—சூரியனுடைய ம
 கிமையும் வேறே, சந்திரனுடையமகிமையும்வே
 ௪௨ ரே, நட்சத்திரங்களுடையமகிமையும் வேறே:
 ஒருநட்சத்திரத்தினுடைய மகிமை மற்றொருநட்ச
 ௪௩ த்திரத்தின் மகிமைக்கு வேறாயிருக்கின்றது.—
 ௪௪ அல்லவதமாய் மரித்தோரின் உயிர்த்தெழுதலுமி
 ருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும்; அழி
 ௪௫ யாததாயெழுந்திருக்கும்.—இழிவாய் விதைக்கப்
 படும்; மகிமையாயெழுந்திருக்கும்: பலவீனமாய்வி
 ௪௬ தைக்கப்படும்; பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.—
 ௪௭ ஸ்தூலதேகம் விதைக்கப்படும்; ஆவிக்குரிய தே
 ௪௮ கம் எழுந்திருக்கும். ஸ்தூலதேகமுமுண்டு, ஆ
 ௪௯ விக்குரியதேகமுமுண்டு.—அப்படியே முந்தின
 மனுஷனாகிய, “ஆதாம்சீவாத்துமாவானான்,” என்
 ௫௦ றெழுதியிருக்கின்றது; பிந்தின ஆதாம் உயிர்ப்
 ௫௧ பிக்கிறஆவி.—ஆவிக்கேற்றதமுந்தினதாயிராமல்,
 ஸ்தூலத்திற்கேற்றதே முந்தினதாயிருக்கின்றது;
 ௫௨ ஆவிக்கேற்றது பிந்தினதாயிருக்கின்றது.—முந்
 ௫௩ தினமனுஷன், மண்ணிற்றேன்றிய மண்ணை
 ௫௪ வன்: இரண்டாம்மனுஷன், விண்ணிற்றேன்றிய
 ௫௫ கர்த்தரானவர்.—மண்ணைவன் எப்படியோ, அ
 ௫௬ ப்படியே மண்ணைவர்களாயிருப்பார்கள்: விண்
 ௫௭ னைவன் எப்படியோ, அப்படியேவிண்ணைவர்க
 ௫௮ ளுமிருப்பார்கள்.—நாம்மண்ணைவனுடையசா
 ௫௯ யிலைத்தரித்ததுபோல, விண்ணைவருடைய சா
 ௬௦ டியிலையுந் தரித்துக்கொள்ளுவோம்.—சகோதரரே,
 ௬௧ நான் இதைச் சொல்லுகிறேன், மாமிசமும் இரத்
 தமுந் தேவனுடைய இராச்சியத்தைச்சுத்தந்
 ௬௨ தரிப்பதில்லை; அழிவுள்ளது அழியாமையைச் ச
 ௬௩ டிகு தந்தரிக்கமாட்டாது.—கேளுங்கள், நான் உங்

களுக்கு ஒரு மறைபொருளை வெளிப்படுத்துகி
 ௬௪ ரேன்; காமனைவரும் மகா நித்திரை அடைவதில்
 ௬௫ லை.—ஆகிலும் கடைசி எக்கானந்தொனிக்கும் ௬௨
 பொழுது, ஒரு இமையொழுதியில் காமெல்லவ
 ௬௬ ரும் மறுபுமாய்க்கப்படுவோம்: எக்கானந்தொ
 ௬௭ னிக்கும், மரித்தோர் அழியாதவர்களாய் எழுந்தி
 ௬௮ ருப்பார்கள், நாமும் மறுபுமாய்க்கப்படுவோம்.—
 ௬௯ அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சா
 ௭௦ ளுள்ளதாகிய இது சாவாமையையுந்தரித்துக்கொ
 ௭௧ ள்ளவேண்டும்.—அழிவுள்ளதாகிய இது அழியா
 ௭௨ மையையும், சாவுள்ளதாகிய இது சாவாமையையு
 ௭௩ ந்தரித்துக்கொள்ளும்பொழுது, “மரணஞ்செ
 ௭௪ யமாக விழுங்கப்பட்டது,” என்றெழுதியிருக்
 ௭௫ கிற வாக்கியம் நிறைவேற்றலாகும்.—ஆ, மரணஞ்செ
 ௭௬ மே, உன் கூர்மை எங்கே; ஆ, பாதாளமே, உன்
 ௭௭ செயம் எங்கே.—மரணத்தின் கூர்மை பாவம்; சூ
 ௭௮ பாவத்தின் பலம் நியாயப்பிரமாணம்.—கம்மு
 ௭௯ டைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து வி
 ௮௦ னால் நமக்குச் செய்கொடுக்கிற தேவனுக்
 ௮௧ கு ஸ்தோத்திரமுண்டாவதாக.—ஆதலால், ௮௨
 ௮௩ என் பிரியமான சகோதரரே, கர்த்தரிடத்தில்
 ௮௪ உங்கள் பிரயாசம் பலன்றதாயிராபென்று அறிந்
 ௮௫ து, நீங்கள் கர்த்தரின் கிரியையில் ஸ்திரப்
 ௮௬ ப்பட்டு, அசைவற்றவர்களும், எப்பொழுதும் பெ
 ௮௭ ருக்கிறவர்களாயிருப்பீர்களாக.

யுகா. அதிகாரம்.

௮௮ க. தருமஞ்செய்யும்படி பவுல் கொரிந்தியரை ஏ
 ௮௯ வல்: ௮. தீமோத்தேயே அப்பொல்லோவென்ப
 ௯௦ வர்களைக்குறித்துச் சில விசேஷந்தெரிவித்தல்:
 ௯௧ ௮. ஸ்தேவான் முதலானவர்களைக்குறித்துச் சி
 ௯௨ லவிசேஷஞ்சொல்லல்: ௮௩. வாழ்த்துச்சொல்
 ௯௩ வி நிருபத்தைமுடித்தல்.

பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் பொ
 ௯௪ ருளைக்குறித்து, நான் கலாத்தியவின் சபைக
 ௯௫ ளுக்கிட் கட்டளைப்படி நீங்களுக்குசெய்யுங்
 ௯௬ கள்.—நான்வரும்பொழுதுநீங்களுக்குசேர்க்குதல்
 ௯௭ இராபடி, உங்களில் ஒவ்வொருவனும், தன் தன்
 ௯௮ வரவுக்குத்தக்கதை வாரத்தின் முதல் நாட்கள்
 ௯௯ தோறுந்தன்னிடத்திற்குட்டிவைக்கக்கடவன்.—
 ௧௦௦ நான் வந்திருக்கும்பொழுது, உங்கள் நன்கொ
 ௧௦௧ டையை யெழுஷலேமுக்குக் கொண்டுபோகும்
 ௧௦௨ படி, நீங்கள் நிருபங்களினாலே தகுதியுள்ளவர்
 ௧௦௩ களென்று குறிக்கிறவர்களை அனுப்புவேன்.—கா
 ௧௦௪ னும் போகத்தகுதியாலால், அவர்களும் என்னு
 ௧௦௫ டனே வரலாம்.—நான் மக்கேதோனியாவின்
 ௧௦௬ வழியாய் வருகிறேன்: மக்கேதோனியாவைக்
 ௧௦௭ கடந்து உங்களிடத்திற்குவருவேன்.—நான் எங்

(௩௩) எசேக்.௩௭.௩. யோவா.௮.௨௪. (௪௨) தானி.௮.௩. மத்.௮.௪௩. (௪௩) பிலி.௩.௨௩. (௪௪) ஆதி.௨.௭. ரோ.
 ௩.௪. யோவா.௮.௨௩. பிலி.௩.௨௩. கொலோ.௩.௪. (௪௫) யோவா.௩.௩. ஆதி.௨.௭. யோவா.௩.௩.௩. (௪௬)
 பிலி.௩.௨.௨. (௪௭) ஆதி.௩.௩. ரோ.௮.௨௩. ௨.கொரி.௩.௮. பிலி.௩.௨.௩. க.யோவா.௩.௨. (௪௮) மத்.௮.௩.௪.
 யோவா.௩.௩. (௪௯) க.தெச.௪.௮.௮.௪. பிலி.௩.௨.௩. (௫௦) சக.௩.௪. மத்.௨.௪.௩. யோவா.௮.௨.௩. க.தெச.
 ௪.௪. (௫௧) ௨.கொரி.௩.௪. (௫௨) ஏசா.௨.௮.௮. எபி.௨.௪.௪. வெளி.௨.௪.௪. (௫௩) ஒசி.௩.௪. (௫௪) ரோ.
 ௪.௪. (௫௫) ரோ.௭.௨.௩. க.யோவா.௩.௪. (௫௬) ௨.பேதுரு.௩.௪. அதி.௩.௮.—(௮௩. அதி. ௩.) அப்.௪.௩.௩.
 ரோ.௮.௨.௩. ௨.கொரி.௮.௪. கலா.௨.௪. (௨) அப்.௨.௪. வெளி.௩.௪. (௩) ௨.கொரி.௮.௪. ௨.கொரி.௮.௪.௩. (௪)
 ௨.கொரி.௮.௪.௩. (௫) அப்.௪.௩.௩. ௨.கொரி.௩.௪. (௬) அப்.௪.௩.௩. ரோ.௮.௨.௩. ௨.கொரி.௩.௪.

கேபோனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனும் பும்படிக்கு நான் உங்களிடத்திற் சிலகாலந் தரித்திருப்பேன், ஒருவேளை மாரிகாலமுடியும்வரைக்கும் உங்களிடத்தில் நிற்கவுங்கடும்.-நான் பண்ணும் இரந்தப் பிரயாணத்திற்கிடையில் உங்களைக்காணமாட்டேன்; ஆனாலும், பின்பு கர்த்தர் உத்தரவுகொடுத்தால், உங்களிடத்திற் சிலகாலந் தங்குவேனென்று நம்பியிருக்கிறேன்.-பெரிதும், பலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறதிலும், விரோதிகளும் அநேகராயிருக்கிறதிலும்,-எபேசு நகரத்திற் பெந்திக்கோஸ்துவரைக்குந்தரிப்பேன்.-திமோத்தேயுவந்தால், அவன் பயமில்லாமல் உங்களிடத்தில் தரிக்கும்படி நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்: என்னைப்போல அவனுங் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே.-ஆனபடியினால் ஒருவனும் அவனை அவமதிக்கப்படாது: அவன் சமாதானத்தோடே என்னிடத்தில் வரும்படி வழிவிட்டனும்புங்கள்: அவன் சகோதரருடன்கூடியவருவானென்று காத்திருக்கிறேன்.-சகோதரனாகிய அப்பொல்லோவும், சகோதரரோடு உங்களிடத்தில்வரும்படி, அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்: ஆனாலும் இப்பொழுது வர அவனுக்குச் சற்றும்பிரியமில்லை; அவனுக்கு நற்சமயங்கிடைத்தால் வருவான்.-வழித்திருங்கள், விசுவாசத்தில் நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், பலங்கொள்ளுங்கள்.-உங்கள் காரியங்களெல்லாவற்றையும் அன்புடன் நடப்பிக்கக்கட

வீர்கள்.-சகோதரரே, ஸ்தேவானுடைய குடும்பிடுபத்தார் அகாயநாட்டில் முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தர்களுக்கு ஊழியரு செய்துவருகிறார்களென்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.-இப்படிப்பட்டவர்களுக்கும், உடனவே யசுலையாட்களாய்ப் பிரயாசப்படும் மற்றயாவருக்கும், நீங்களும் அமைந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.-ஸ்தேவானும், பொருத்துத்தும், அகாயருசும் உங்கள் குறைவை நிறைவேற்றுகிறதற்கு வந்ததினால் நான் சந்தோஷப்படுகிறேன்.-அவர்களால் உய்யுங்கள் ஆவியும், எனதாவியும் ஆறுதலை அடைந்தன: ஆதலால் இப்படிப்பட்டவர்களைமதிப்பீர்களாக.-ஆசியாவின் சபைகள் உங்களை வாழ்த்துகின்றன. அக்வீலாவும், பிரிஸ்கிலலானும், தங்களவீட்டிற் கூடுகிறசபையோடு கர்த்தரில் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள்.-சகோதர உயிரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். நீங்கள் ஒருவரை ஒருவர் பரிசுத்தமான முத்தத்தினால் வாழ்த்துவீர்களாக.-பவுலாகிய நான் என்கை உக எழுத்தைக்கொண்டே வாழ்த்துகிறேன்.-ஒரு உவன் கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து வினிதத்தில் அன்புகூராதிருந்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருவார்.-கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து வினுடை உகய கிருபை உங்களோடிருப்பதாக.-கிறிஸ்து உசயே சுவைப்பற்றும் எனதன்பு, உங்களெல்லாரோடும் இருப்பதாக. ஆமென்.

(எ) அப்.யசு.உக. யாக்.ச.யெ. (க) அப்.யசு.உஎ. அப்.யசு.க. (ய) அப்.யசு.உஉ. ரோ.யசு.உக. பிலி.உ உய.உஉ. க.தெச.க.உ. (யக) க.திமோ.ச.யெ. அப்.யெ.க.க. (யஉ) அதி.க.யெ. (யக) மத்.உச.சஉ. க.தெச.க.க. க.பேதுரு.க.அ. அதி.யெ.க. பிலி.க.உஎ. க.தெச.க.அ. உ.தெச.உ.யெ. எபே.சு.ய. கொலோ.க.யெ. (யச) அதி.யசு.க. க.பேதுரு.ச.அ. (யக) அதி.க.யெ. ரோ.யசு.க. உ.கொரி.அ.ச: எபி.சு.ய. (யக) எபி.யசு.யெ. எபி.சு.ய. (யஎ) உ.கொரி.யசு.க. (யச) கொலோ.ச.அ. பிலி.உ.உக. க.தெச.க.யெ. (யக) ரோ.யசு.க.யெ. பிலே.உ. (உய) ரோ.யசு.யசு.உக.கொலோ.ச.யெ. உ.தெச.க.யெ. (உஉ)எபே.க.உச. கலா.க.அ.கூ.யூதா.யசு.யெ. (உக)ரோ.யசு.உய.

கொரிந்தியருக்கெழுதிய

இரண்டாம் நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: கூ. கிறிஸ்துவின் சீஷர் துக்கத்திலுஞ்
செளக்கியத்தை அனுபவித்தல்: ஐஉ. கொரிந்திய
ருள்ள சபைக்கு அப்போஸ்தலனாகாட்டினகு
ண்கிரியைகளை விவரித்தல்: ஐடு. பவுல் அவர்க
ளிடத்திற் போகத்தீர்மானித்தல்.

தேவனுடைய சித்தத்தினாலே, யேசுக்கி
ரிஸ்துவின் அப்போஸ்தலனாகியபவுலும், சகோ
தரனாகிய தீமோத்தேயும் கொரிந்துநகரத்திலுள்
ள தேவனுடைய சபைக்கும், அகாயதே
சமெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தர்களுக்கும்
எழுதிக்கொள்வது:—நம்முடைய பிதாவாகிய
தேவனாலும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து
வினாலும் உங்களுக்குக்கிருபையும், சமாதா
னமுமுண்டாகக்கடவன.—நம்முடைய கர்த்த
ரான யேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய தே
வனும், இரக்கங்கனையுடைய பிதாவும், பூரண
ஆறுதலை அருளுகிற தேவனுமாயிருக்கிற
வாஸ்தோத்திரிக்கப்பல்கடவார்.—தேவனா
லே நாங்கள் அடைகிற ஆறுதலினால், எந்த உ
பத்திரவங்களிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்
கள் ஆறுதல்செய்யத்திராணியுள்ளவர்களாயிருக்
கிறதற்கு, எங்களுக்குநேரிடும் எல்லா உபத்திர
வங்களிலும் அவர் எங்களுக்கு ஆறுதல்செய்கிற
வராயிருக்கிறார்.—கிறிஸ்துவின் நித்தம் எங்
களுக்குநேரிட்ட உபத்திரவங்கள் பெருகுகிற
துபோல, கிறிஸ்துவின் இல் எங்களுக்கு ஆறுத
லும் பெருகியிருக்கின்றது.—ஆதலால் நாங்கள் உ
பத்திரவப்பட்டாலும், அது உங்கள் ஆறுதலுக்
கும் இரட்சிப்புக்குமேதுவாகும், நாங்கள் ஆறு
தல் அடைந்தாலும், அது எங்களுக்கு நேரிடும் உ
பத்திரவங்களை நீங்களுக்கு சிக்கிறதற்கேதுவாயி
ருக்குமே: அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்
புக்குமேதுவாகும்.—நீங்கள் உபத்திரவங்களிற்
பங்காளராயிருக்கிறதுபோல, ஆறுதலிலுமிருப்
பீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்
து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கி
றோம்.—ஆதலால் சகோதரரே, நாங்கள் சீவிப்போ
மென்னும் நம்பிக்கையும் எங்களுக்கில்லாதிருக்
கத்தக்கதாக, ஆசியாவில், எங்கள் பலத்துக்குமிஞ்
சினதாக எங்கள்மேலேற்றப்பட்ட அளவின்றாத
உபத்திரவத்தின்பாரத்தை நீங்கள் அறியாதிருப்

பது எங்களுக்குவிருப்பமல்ல.—எங்கள்மேலெல் ல
ல, மரித்தோரை எழுப்புகிற தேவன் மேல் நாங்
கள் நம்பிக்கையாயிருப்பதற்கு மரணத்தீர்ப்பு
எங்களுக்குக்கிடைத்தது.—அவ்விதமான மரணத்
தினின்று அவர்எங்களைவிடுவித்தார், இப்பொழு
தும்தவிடுவிக்கிறார்: அவர் பின்னும்விடுவிப்பாரெ
ன்று நம்பியிருக்கிறோம்;—அநேகர்முலமாய் எங்க
ளுக்குண்டான ஈவுக்காக, அநேகரால் எங்கள்
நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொ
ருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்
குதவிசெய்யுங்கள்.—லெனகே புத்தியினால்ல, ஐஉ
தேவனுடைய கிருபையினால் நாங்கள் உல
கத்தவர்களிடத்திலும், விசேஷமாக உங்களிடத்
திலுங்கபடமில்லாமல் நேர்மையோடே நடந்து
வருகிறோமென்பதற்கு, எங்கள் மனஞ் சாட்சி
சொல்லுகிறதே எங்களுக்குப்புகழ்ச்சி.—நீங்கள்
வாசித்தும், ஒத்துக்கொண்டும் இருக்கிறவைக
ளையேயன்றி, வேறென்றையும் நாங்கள் உங்க
ளுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தம் அப்படி
யே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கி
றேன்.—கர்த்தராகிய யேசுவின் நாளில்
நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோ
ல, நாங்களும் உங்களுக்குப்புகழ்ச்சியாயிருப்ப
தை ஒருபங்காக ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.—
இந்த நம்பிக்கையோடே உங்களுக்கு இரண் டி
டாந்தரமும் நன்மை கிடைக்கும்படி,—முன்னே
உங்களிடத்தில் வரவும், உங்கள் ஊர்வழியாய்
மக்கேதோனியாவுக்குப் போகவும், மக்கேதோ
னியாவைவிட்டுத்திரும்ப உங்களிடத்திற்கு வர
வும், உங்களால் யூதோயாநாட்டுக்கு வழிவிட்ட
னுப்பப்பட்டவும் அபிப்பிராயங்கொண்டேன்.—
நான் தீர்மானம் பண்ணினபொழுது வீணையோ
சித்தேனா, அல்லது என்னிடத்தில் ஆமென்பது
ஆமென்றும், அல்லவென்பது அல்லவென்றும்
ருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாமி
ச இச்சையின்படி யோசிக்கிறேனா.—நாங்கள்
உங்களுக்குச்சொல்லிய எங்கள் வாக்கு ஆமென்
றும், அல்லவென்றும்ல்ல, தேவன் சத்தியமுள்
ளவராயிருப்பதுபோலவே இருக்கின்றது.—என்
னாலும், சிலுவானுவியினாலும், தீமோத்தேயுவினாலு
ம் உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவ
னுடைய குமாரனாகிய யேசுக்கிறிஸ்து ஆ

(க. அதி. க.) எபே. க. க. பிலி. க. க. (உ) ரோ. க. எ. கொலோ. க. உ. (க) க.பேதுரு. க. க. (டு) அப். க. ச. கொலோ. க. உ. ச. (ச) அதி. ச. ஐ. (எ) ரோ. ஆ. ஐ. உ. தீமோ. உ. ஐ. உ. (அ) அப். யு. க. உ. க. கொகாரி. ஐ. க. உ. (க) எரே. ஐ. க. (ஐ) உ. பேதுரு. உ. க. (யச) ரோ. ஐ. க. உ. பிலி. க. உ. (அ) அதி. ச. ஐ. (யஉ) அதி. உ. ஐ. க. கொகாரி. உ. ஐ. யச) அதி. ஐ. உ. பிலி. உ. யச. க. தெச. உ. யச. உ. ரோ. க. யச. (யச) க. கொகாரி. யச. ஐ. க. கொகாரி. ச. யச. (யஎ) அதி. ஐ. உ. (யச) மாற். க. க. அப். க. உ. ய. எபி. யு. அ.

மென்றும், அல்லவென்றுயிராமல் ஆமென்றேயி ருந்தார்.—அவரில் எங்களால் தேவனுடைய மகிமை விளங்கும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் ஆமென்றும், அவருக்குள் உக ஆமெனென்றும் இருக்கின்றன.—உங்களோடே எங்களையுள் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, உஉ நமக்கு அபிஷேகம் பண்ணினவரே தேவன்.—அவர் நம்மை முத்திரைப்படுத்தி, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையுங்கொ உக தெதிருக்கிறார்.—நான் உங்களைப்பேணி, இதுவரைக்குள் கொரிந்துக்கு வராமலிருக்கிறேனென்று என் ஆத்துமாவுக்குச்சாட்சியாகத் தேவனையே அழைக்கிறேன்.—உங்களில்கவாசத்தின்மேல் ஆளுகைசெய்பவர்களாயிராமல், நீங்கள் விசுவாசத்தினாலேநிலநிற்கிறபடியால், நாங்கள் உங்கள் சந்தோஷத்திற்குதவிக்காரராயிருக்கிறோம்.

உ. அதிகாரம்.

க. பவுல் சேரும்பொழுது துக்கப்படாதபடி, தன் னப்பட்டவர்களைத் திரும்பவும் ஏற்றுக்கொள்ளப்படுத்திசொல்லல்: உஉ. சவீசேஷத்தைப் பிரசித்தப்படுத்துவதினால் உண்டானபலனைப்பவுல் தெரிவித்தல்.

திரும்பவும் உங்களிடத்தில் துக்கத்தோடே வரேனென்று எனக்குள்ளேநீர்மாளித்தேன்.—நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னால் துக்கமடைந்தவனேயன்றி, யாவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்.—என் சந்தோஷம் உங்களெல்லாருக்குஞ்சந்தோஷமாயிருக்குமென்று, உங்களெல்லாரையும் நம்பி, நான் வரும்பொழுது என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு இதை உங்களுக்கு எழுதினேன்.—உங்களைத் துக்கப்படுத்துவதற்கல்ல, உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் உணர்வதற்காக மிகுந்தவியாகுலமும், மனவேதனையுமுள்ளவனாய், மிகுந்த கண்ணீரோடே உங்களுக்கெழுதினேன்.— துக்கப்படுத்தினவன், என்னைமாத்திரமல்ல, நான் அதிகபாரமேற்றாதபடி, ஏறக்குறைய உங்களெல்லாரையுள் துக்கப்படுத்தினேன்.—அப்படிப்பட்டவனுக்கு அநேகராலுண்டான இச்சத்தண்டனையே போதும்.—ஆதலால் அவன்மிகுதியான துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடி நீங்கள் அவனுக்கு மன்னித்து, அவனை ஆற்றுவது உங்கள் கடமை.—இதினியித்தம் நீங்கள் உங்கள் அன்பை அவனுக்குக்காட்டும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.—நீங்கள் சகலத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோவென்பதற்கு எனக்குச்சாட்சி கிடைக்கும்படி நான் எழுதிய

ருந்தேன்.—சாத்தானுடைய சூழ்ச்சிகள் எங்களுக்குத் தெரியாமலிருக்கவில்லை, ஆதலால் அவன் நம்மைமேற்கொள்ளாதபடிக்கு, நீங்கள்வெனுக்கு மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்: எதை நான் மன்னித்தேனோ, அதை நான் உங்கள் நிமித்தம் கிறிஸ்து சமூகத்தில் மன்னித்திருக்கிறேன்.—மேலும் நான் கிறிஸ்து உஉவின் சவீசேஷத்தைப் பிரசங்கிக்கத்துரோவசக்குவந்தபொழுது, கர்த்தாவினால் எனக்குக் கதவிதற்கப்பட்டது.—என்சகோதரனாகிய யுகீத்துவைக்காணத்தினால் என் ஆவிக்கு அமைதவில்லாதிருந்தது: ஆதலால் நான் அவர்களிடத்தில் விடைபெற்று, மக்கேதோளியாவுக்குப்போனேன்.—கிறிஸ்துவினால் எங்களை எப்பொழுதும் வெற்றிபெறக்கப்பண்ணி, எவ்விடத்திலும் எங்களைக்கொண்டு தம்மை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்குள் உதோத்திரம்.—இரட்சிப்பைப் பெற்றவர்களுக்குள்ளும், கெட்டுப்போகிறவர்களுக்கும் நான்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் சகந்தமாயிருக்கிறோம்.—இவர்களுக்குள் மரணத்திற்கு யுகமரணவாசனையாயிருக்கிறோம்; அவர்களுக்குள் சேவனுக்குச் சேவவாசனையாயிருக்கிறோம். இவைகளுக்குத்தகுந்தவன் யாவன்.—நாங்கள், யெதேவனுடைய வாக்கியத்தைக் கலப்பாய்ப்பேசுகிற அநேகரைப்போலல்ல, உண்மையாகவும், தேவனானவர்களாகவும், தேவனுக்கு முன்பாகவும் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம்.

கூ. அதிகாரம்.

க. கொரிந்தியர் பவுலுக்கு உபசாரநிருபங்களைப்போலாதல்: ச. மோசேயின்நியாயப்பிரமாணத்திலும், கிறிஸ்துவின் சவீசேஷத்தைப் பிரசங்கிப்பது உத்தமமெனக்காட்டல்: உஉ. திருஷ்டாந்தத்தினால் சவீசேஷவாக்கியத்தைவெளிப்படுத்தல்.

எங்களை நான்கள் மெய்ச்சக்கொள்ளத்திரும்புவந்தொடங்குகிறோமா; சிலரைப்போல் உங்களுக்கு உபசாரநிருபங்களை அனுப்புவதும், உங்களிடத்தில் உபசாரநிருபங்களைப்பெறுவதும் எங்களுக்கு அவசியமா.—நீங்களே, எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகலமனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும்வருகிற எங்களிருபம்.—நீங்களே, சேவனுள்ள தேவனுடைய ஆவியினால் கற்பலகைகளில்லல், மாசிசமான இருதயப்பலகைகளில், மையிலல்லாமல் எழுதப்பட்டும், கிறிஸ்துவினுடைய நிருபமாக எங்கள் ஊழியத்திற்கு பிரசித்தமாக்கப்பட்டிருக்கிறீர்கள்.—இப்படிப்பட்ட நம்பிக்கையை நான்

(உய) ரோ.யெ.அ.க. (உக) க.யோவா.உ.உய.உஎ. (உஉ) எபே.க.யுக. எபே.க.யெச. (உக) ரோ.க.யெக. கலா.க.உய. பிலி.க.அ. க.கொரி.ச.உக. (உச) க.கொரி.கூ.இ. க.பேதுரு.கூ. ரோ.யெக.உய. க.கொரி.யெ.க.—(உ. அதி. க.) அதி.க.உக. (கூ) அதி.யெ.உக. அதி.எ.யெச. கலா.இ.யெ. (ச) அதி.எ.அ.கூ.உஉ. (இ) க.கொரி.இ.க. கலா.ச.யெ. (கூ) க.கொரி.இ.ச.உக. க.தீமோ.இ.உய. (எ) கலா.கூ.க. (கூ) அதி.எ.யெ. (யஉ) அப்.யெச.அ. க.கொரி.யெக. (யகூ) அதி. எ.இ.க. (யச) உன்.க.கூ. (யெ) க.கொரி.க.யெஅ. அதி.ச.கூ. (யச) லூக்.உ.கூ. யோவா.கூ.கூ. க.பேதுரு.உ.எ.அ. க.கொரி.யெ.யெ. (யஎ) அதி.ச.உ. உ.பேதுரு.உ.கூ. அதி.க.யெ.—(கூ. அதி. க.) அதி.இ.யெ. அப்.யெ.உ.எ. (உ) க.கொரி.கூ.உ. (கூ) க.கொரி.கூ.இ. யாத்.உச.யெ. சங்.சய்.அ. எரே.கூ.கூ.கூ. எசேக்.யெக.உய. எபி.அ.ய.

யெ ஓப்பிக்கப்பட்டிருக்கிறோம்.—இவ்வீதமாய்எங்க
வில் மரணமும், உங்களிற் சீவனும் பவிக்கின்ற
யெ ன.—“நான் விசுவாசித்தபடியினுற்பேசினேன்,”
என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தைத்தரும்
ஆவியைப்பெற்று, நாங்களும் விசுவாசித்து, அ
யெ ச தினியித்தம் பேசுகிறோம்.—க ர்த்த ராகி ய யே
சுவை எழும்பப்பண்ணினவர், எங்கனாயும் யே
சுவை க்கொண்டு எழும்பப்பண்ணி, உங்களு
யெ டுடன் நிறுத்துவாரென்றறிந்திருக்கிறோம்.—பரிபூ
ரணகிருபை, அநேகருடைய ஸ்தோத்திரங்களி
னால்தேவனுடைய மகிமை விளங்குவதற்கே
துவாய்ப்பெருகும்பொருட்டு, இவையெல்லாம்
யெ ன உங்கள் நிமித்தம் நடந்து வருகின்றன.—இதினி
யெ மித்தம் நாங்கள் தளரவில்லை, எங்கள் புறம்பான
மனுஷன் அழிந்தும், உள்ளானவனோ தினமும்
யெ புதிதாகக்கப்படுகிறான்.—காணப்பட்டவைகளை
யெ யலல், காணப்படாதவைகளை நாம்நோக்கியிருக்
யெ கையில்,—இவ்வாறானதும், அற்பகாலம் மாத்தி
யெ ரும் நிற்கிறதான நம்முடைய உபத்திரவம், மிக
யெ வும் அதிகமான நித்தியமுள்ள கணம்பொருந்திய
மகிமையை நமக்கு உண்டாக்குகின்றது. கா
ணப்பட்டவைகள் அநித்தியமானவைகள், கா
ணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

௫. அதிகாரம்.

க. கடைசினாளிற் கிடைக்கும் நித்தியசீவனை அ
பேட்சித்தல்; சுவீசேஷத்தைப் பிரசித்தப்படுத
ல் பரவுல் பிரயாசப்படல்: யெ. தன்னொழிவை
நிருணித்தல்.

பூயிக்கிரிய கூடாரமாகிய நம்முடையவீடு இ
டிந்துபோகும்பொழுது, கையாற்செய்யப்படா
மல் தேவன் செய்த நித்தியவாசஸ்தலமாகிய ஒரு
வீடு பரமண்டலத்தில் நமக்குண்டென்று நாம்
உ அறிந்திருக்கிறோம்.—பரமண்டலத்திலுள்ள நம்மு
டைய வீட்டைத்தரித்துக்கொள்ளுகிறதற்கு அ
கூ பேட்சித்து, இதிற்பெருமூச்சுவீடுகிறோம்.—வஸ்
திரத்தரிக்கப்பட்டவர்களாயிருந்தால் நிருவாணி
ச களாய்க் காணப்பட்டோம்.—இந்தக் கூடாரத்திலி
ருக்கையில் நாம் பாரஞ்சுமந்து, பெருமூச்சுவீடு
கிறோம்: நாம் இதை நீங்கவேண்டுமென்றுவிரும்
பாமல், மரணஞ் சீவனூல் விழுங்கப்படும்தொ
ருட்டு, அதைத்தரித்துக்கொள்ள வாஞ்சையாயி
டு ருக்கிறோம்.—இதற்கு நம்மை ஆயத்தப்படுத்தி
னவர் தேவனே, ஆவியென்னும் அச்சாரத்தை
கூ யும் நமக்குத்தந்தவர் அவரே.—ஆகையால் இந்
தச்சரீரத்தில் வாசமாயிருக்கையில் நாம் தரிசித்

து நடவாமல் விசுவாசித்து நடக்கிறதினால்,—
க ர்த்தாவைச் சேராதவர்களாயிருக்கிறோமெ
ன்றறிந்தும், எப்பொழுதுந் தைரியமுள்ளவர்க
ளாயிருக்கிறோம்.—நாம் தைரியமுள்ளவர்களா
யிருந்து சரீரத்தைவிட்டு நீங்கவும், க ர்த்தரு
டன் சேர்ந்திருக்கவும் அதிகவிரும்பமாயிருக்கி
றோம்.—இதினியித்தம் நாம் சரீரத்திலிருந்தா
கூ ளும், இல்லாவிட்டாலும் அவரால் அங்கிகரிக்கப்
பட்டவர்களாயிருக்கப் பிரயாசப்படுகிறோம்.—
சரீரத்தில் நாம் செய்த நன்மைக்காவது, தீமைக்
யெ காவது தக்கபலனைப்பெறும்படி, நாம் அனைவ
ருங் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்குமுன்பாக
க வெளிப்படவேண்டும்.—ஆதலால் க ர்த்தரு
யெ டைய பயங்கரத்தை அறிந்து, மனுஷரைப்போ
திக்கிறோம்; இப்படித் தேவனுக்கு முன்பாக
விளங்கப்பட்டிருக்கிறோம்; உங்கள் மனதிலும்வி
ளங்கப்பட்டிருக்கிறோமென்று நான் நம்புகிறே
ன்.—இதினூல்நாங்கள் உங்களிடத்தில் எங்களைத்தி
யெ ரும்பவும் மெய்ச்சுக்கொள்ளாமல், இருதயத்தினு
ல்லை, வெளிவேஷத்தினூல் மேன்மைபாராட்டு
கிறவர்களுக்கு எதிரே நீங்கள் எங்களைக்குறித்து
மேன்மைபாராட்டுவதற்கு ஏது உண்டாக்குகி
றோம்.—நாங்கள் மகிகெட்டவர்களானால் அது யெ
தேவன் நிமித்தமும், தெளிந்த புத்திமான்களா
னூல், அது உங்கள் நிமித்தமுமாயிருக்கும்.—கி
யெ றிஸ்துவின் அன்பு எங்களைநெருக்கி வருகின்
றது; ஒருவர் எல்லார் நிமித்தமும் மரித்திருக்க,
எல்லாரும் மரித்தார்களென்றும்,—சீவித்திருக்கிற
யெ வர்கள், இனித்தங்களுக்கென்று சீவிக்காமல், தங்
களுக்காக மரித்துத் திரும்ப எழுந்தவருக்கென்
று சீவிக்கும்படி, அவர் எல்லார் நிமித்தமும் மரித்
தாரென்றும் நிதானிக்கிறோம்.—ஆதலால் இது யெ
முதற்கொண்டு நாங்கள் ஒருவனையும் மாமிசத்
தின்படி அறியோம்: நாம் கிறிஸ்துவையும்
மாமிசத்தின்படி முன் அறிந்திருந்தாலும், இ
னி ஒருபொழுதும் அவரை அறியோம்.—ஆத யெ
லால் கிறிஸ்துவக்குள்ளிருக்கிறவன் புதுச்சி
ருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்து
போயின; எல்லாம் புதியவைகளாயின.—யே யெ
சுக்கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்
மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊ
ழியத்தை எங்களுக்கு அருளிய தேவனூல் இ
வையெல்லாம் உண்டாக்கப்படும்.—இவ்வீத யெ
மாய்த் தேவன் உலகத்தாருடைய பாவங்களை
அவர்கள்மேற் சுமத்தாமல், அவர்களைக் கிறிஸ்

(யெ) அதி.யெ.கூ. (யெ) ரோ.க.யெ. உ.பேதுரு.க.க. சங்.யெ.க.யெ. (யெ) ரோ.அ.யெ.க. க.கொரி.க.யெ.ச.யெ. (யெ) க.கொரி.க.யெ.க.க. கொலோ.க.யெ.ச. உ.தீமோ.உ.யெ. அதி.க.யெ.க. (யெ) ரோ.எ.உ.உ. எ.பே.க.யெ.க. (யெ) ரோ.அ.உ.ச. எ.யி. யெ.க.க. (யெ) மத்.யெ.உ. ரோ.அ.யெ.அ. க.பேதுரு.க.க.—(யெ) அதி. க.) யோபு.ச.யெ.க. உ.பேதுரு.க.யெ.க.யெ.ச. (உ) ரோ.அ.உ.கூ. (கூ) வெளி.க.யெ.அ. (ச) க.கொரி.யெ.யெ.கூ.யெ. (யெ) ஏசா.உ.கூ.உ.க. எ.பே.உ.யெ. ரோ.அ.உ.கூ. எ.பே.க. யெ.ச. (அ) ரோ.அ.உ.ச.உ.கூ. க.கொரி.யெ.கூ.யெ. எ.யி.யெ.க.க. (அ) பிலி.க.உ.கூ. (யெ) மத்.உ.யெ.கூ.கூ. ரோ.யெ.யெ.ரோ. உ.கூ. கலா.கூ. எ.பே.கூ. எ. கொலோ.கூ.உ.ச.உ.கூ. வெளி.உ.உ.யெ. (யெ) யோபு.கூ.உ.கூ. எ.யி.யெ.கூ.கூ. யூதா.உ.கூ. அதி.ச.உ. (யெ) அதி.கூ.க. அதி.க.யெ.க. (யெ) அதி.யெ.க.க.யெ.கூ.யெ. (யெ) ரோ.யெ.யெ. (யெ) ரோ.யெ.யெ. (யெ) ரோ.யெ.யெ. க.கொரி. க.யெ.கூ. கலா.உ.உ.யெ. க.தெச.யெ.யெ. க.பேதுரு.ச.உ. (யெ) மத்.யெ.யெ.யெ. யோவா.யெ.யெ. கலா.யெ.கூ. பிலி.கூ.எ.அ. கொலோ.கூ.யெ.க. யோவா.கூ.கூ. (யெ) ரோ.அ.கூ. கலா.கூ.யெ.கூ.கலா.யெ.கூ. ஏசா.ச.கூ.யெ.யெ.கூ. எ.பே.உ.யெ. வெளி.உ.கூ. (யெ) ரோ.யெ.யெ. எ.பே.உ.யெ. கொலோ.க.உ.யெ. க.யோவா.உ.உ. (யெ) ரோ.கூ.உ.ச.உ.கூ.

து வினாவுக்கு ஒப்புரவாக்கிக்கொண்டு, ஒப்புரவாக்குதலின் வாக்கை எங்களிடத்தில் ஒப்புயித்தார்.—ஆதலால் நாங்கள் கிறிஸ்துவினியித்தந் தானுபதிகனாயிருந்து, தேவன், எங்களைக்கொண்டுவேண்டிக்கொள்வதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்குப் பிரதியாக, நீங்கள் தேவனோடு ஒப்புரவாக்குகின்றென்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.—பாவத்தை அறியாதவராலே நாம் தேவனுக்கு முன்பாக நீதிமான்சனாக்கப்படுமபடி, அவர் நமக்காக அவரைப்பாவமாக்கினார்.

சு. அதிகாரம்.

க. பவுல் உண்மையாய்ச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல்: யச. தேவபூசைக்காரருடன் சினேகிதம் பண்ணலாகாதெனக்காட்டல்.

நீங்கள் தேவனுடைய கிருபையைப்பலன்றறதாய்ப்பெறுதபடி, உடனவேலையாட்களாகிய நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.—
 உ. “நற்சமயத்தில் உனக்குச்செய்திகொடுத்து, இரட்சிப்பின்தினத்தில் நான்உனக்குச் சகாயஞ்செய்தேன்,” என்று அவர்சொல்லியிருக்கிறார்: பாராங்கன், இப்பொழுதே நற்சமயம்; இப்பொழுதே இரட்சிப்பின்கான்.—எங்கள் ஊழியத்தைக்குற்றப்படுத்தத்தக்க காரணத்திற்கு நாங்கள் இடங்கொடாமல், மிகுந்தபொறுமையுடனே,—கிலேசங்களையும், நெருக்கங்களையும், ஆபத்துகளையும்,—அடிகளையும், காலங்களையும், கலகங்களையும், பிரயாசங்களையும், கண்வியிப்புக்களையும், உபவாசங்களையும் அனுபவிக்கிறோம்.—சுத்தமும், அறிவும், நீடியபொறுமையும், தயையும், பரிசுத்தஆவியும், கபடமற்ற அன்பும்,—சத்தியவாக்கும், தேவனுடைய பராக்கிரமமும், வலதுபக்கத்திலும், இடதுபக்கத்திலும் நீதியாகியபுத்தஆயுதங்களும்,—கனமும், கனவீனமும், தூர்கீர்த்தியும், நற்கீர்த்தியுமுள்ளவர்களாகவும், வஞ்சகரென்னப்பட்டவர்களாயினும் சத்தியமுள்ளவர்களாகவும்,—அறியப்படாதவர்கள் போன்றவர்களாயினும் அறியப்பட்டவர்களாகவும், மரித்தோரென்னப்பட்டவர்களாயினுஞ் சேவனுள்ளோராகவும், அடிக்கப்பட்டவர்களாயினுங்கொலை செய்யப்பட்டவர்களாகவும்,—துக்கப்பட்டவர்களாயினும் எப்பொழுதுஞ்சந்தோஷத்தையுடையவர்களாகவும், தரித்திரராயினும் அநேகரைச் செல்வராக்கினவர்களாகவும், பொருளற்றவராயினுஞ் சருவத்திற்கும் அதிகாரிகளாகவுமிருந்து, இவையெல்லாவற்றினாலும் நாங்கள் எங்களைத் தேவனுடைய ஊழியக்காரரென்ற

வினங்கக்காட்டுகிறோம்.—ஆ, கொரிந்தியரே, உங்களை நினந்து, எங்கள் வாய்திறக்கப்பட்டிருக்கின்றது, எங்கள் இருதயம் பூரிகின்றது.—நீங்கள் உங்கள் எங்களுக்குள் ஒடுங்கியிராமல் உங்கள் உன்னத்திலே ஒடுங்கியிருக்கிறீர்கள்.—ஆதலால் ஈடாக நீங்கள் என் விஸ்தாரமாவீர்களாகவென்று உங்களை என் பின்னகளைகடப்பாவித்துப் பேசுகிறேன்.—அவிசுவாசிகளுடன் ஒரு துகத்திற்குப் பசுடப்படாதிருப்பீர்களாக: நீதிக்கும் அநீதிக்குஞ்சம்பந்தமென்ன, இருநாக்கும் ஒளிக்கும் ஐக்கமென்ன.—கிறிஸ்துவுக்கும் பீலியாலுக்கும் இடுசைவுண்டா, அவிசுவாசியுடன் விசுவாசிக்குப்பங்குண்டா.—“நான் அவர்களுக்குள்ளே வாசம் உபண்ணுவேன், அவர்களுக்குள் உலாவுவேன்; அவர்களுக்குத் தேவனாவேன், அவர்கள் எனக்குச் சனங்களாவார்கள்,” என்று தேவன் சொல்லியபிரகாரம், நீங்களே சேவனுள்ள தேவனுடைய ஆவயம்; தேவனுடைய ஆவயத்திற்கும், விக்கிரகத்திற்குஞ்சம்பந்தமுண்டா.—“ஆதலால் நீங்கள் அவர்களிடத்திலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத்தொடாதிருக்கின்றென்று கர்த்தர் சொல்லுகிறார்.—அப்படியொழுது நான் உங்களை அங்கிகரித்துக்கொண்டு, உங்களுக்குப்பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குப்புத்திரரும், புத்திரிகளுமாவீர்களென்று சருவவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.”

எ. அதிகாரம்.

க. கொரிந்தியர் பரிசுத்தமுன்னவர்களாகும்படி, பவுல் அவர்களை உபதேசிக்கத்தல்: இத்தூவினால் அவர்கள் சுவிசேஷத்தைப் பெற்றறினியித்தந் தனதுசந்தோஷத்தை வெளிப்படுத்தல்.
 பிரியமானவர்களே, இவ்வீத வாக்குத்தத்தங்கள் நமக்குண்டாயிருக்க, சரித்திலும் ஆத்தமத்திலுமுள்ள அசுத்தங்கள் முழுவதையும் நீக்கி, நம்மைச்சுத்திகரித்து, தேவனுக்குப் பயப்பட்டவர்களாய், பரிசுத்தத்தில் அதிகரிக்கக்கடவோம்.—எங்களை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை.—உங்களைக் குற்றவாளிகளாக்கும்பொருட்டாக நான் இப்படிப்பேசவில்லை: உங்களுடன் மரிக்கவும், சேலிக்கவும் எங்களிருதயங்களிலிருக்கிறீர்களென்று முன்னமேசொல்லியிருக்கிறேன்.—நான் மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன், உங்களைக்குறித்து மிகவும்மேன்மைபாராட்டுகிறேன்: நான் மிகவும் ஆறுதலாயிருக்கிறேன், எங்களுக்கு

(உய) யோபு.கூ.உ. மல்.உ.எ. எபே.சு.யக. அதி.சு.க.(உக) ஏசா.ஓ.கூ.கூ.யெ. கலா.கூ.யச. க.பேதுரு.உ.உஉ. உச. க.யோவா.கூ.ஓ. ரோ.க.யெ.—(சு. அதி. க.) க.கொரி.கூ.கூ. அதி.ஓ.உய. எபி.யெ.யெ. (உ) ஏசா.சக.அ. (க) ரோ.யச.யக. (ஓ) அதி.யக.உக. (எ) அதி.ச.உ. க.கொரி.உ.ஓ. அதி.ய.ச. எபே.சு.யக.யக. உ.தீமோ.ச.எ. (க) அதி.ச.உ. க.கொரி.ச.கூ. சங்.நய.ய.ய. (ய) க.கொரி.ச.க.(யக) அதி.எ.க. (யெ) அதி.யெ.யெ. (யக) க.கொரி.ச.யச. (யச) உபா.எ.உ.ச. க.கொரி.ஓ.க. க.சாமு.ஓ.உ.க. க.இரா.ய.உ.க. க.கொரி.ய.உ.க. எபே.கி.எ.யக.(யக) க.கொரி.கூ.யச. எபே.உ.உ.க.உ. எபி.கூ.சு. யாத்.உ.ச. க.இரா.கூ.கூ. எசே.ச.கூ.உ.அ. ச.க.அ.அ. (யெ) ஏசா.ஓ.உ.யக. வெளி.ய.அ.ச. (ய.அ) எரே.கூ.க.க. வெளி.உ.க.எ.—(எ. அதி. க.) அதி.சு.யெ.ய. க.யோவா.கூ.கூ.(உ) அப்.உய.கூ.கூ. அதி.சு.யக.யெ. (ச) அதி.கூ.யெ. க.கொரி.க.ச. அதி.க.ச. பிலி.உ.யெ.

ருவந்திருக்கிற மிருந்த உபத்திரவத்தில் பரிபூரண சந்தோஷப்படுகிறேன்.—நாங்கள் மக்கே தோனியாவில் வந்தபொழுது புறம்பே விரோதங்களும், உன்னேபயங்கரங்களுமுண்டாக, எப்பக்கத்திலுந் துக்கத்தில் அகப்பட்டதினால் எங்கள் சீரத்திற்கு இளைப்பாறுதல் சற்றுமில்லை.— ஆயினும் தாழ்மையானவர்களுக்கு ஆறுதல்செய்கிற தேவன், தீத்துவந்ததினால் எங்களுக்கு ஆறுதல்செய்தார்.—அவன் வந்ததினாலேமாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்மேல் நீங்கள் கொண்ட மனப்பிரீதியையும், அவன் உங்களால் ஆறுதலடைந்த செய்தியையும் அவன் எங்களுக்குத் தெரிவித்ததினாலும் அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன்.—நான் நிருபத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியும், அனுதாப்பப்படுகிறதில்லை; அந்தநிருபஞ் சொற்பகாலமாயினும் உங்களைத் துக்கப்படுத்திற்றென்று நான் கண்டு அனுதாப்பப்பட்டிருந்தும்,—நீங்கள் துக்கப்பட்டதினால், மனத்திரும்புகிறதற்கேதுவாகத்துக்கப்பட்டினியித்தமே இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்: தேவனுக்கேற்ற துக்கத்தை அனுபவித்தீர்கள், ஆதலால் நீங்கள் எங்களால் எவ்விதத்தினாலும் ஒருநஷ்டமுமடையவில்லை.—தேவனுக்கேற்ற துக்கம், இரட்சிப்பைத்தருந்துக்கமில்லாத மனத்திரும்புதலைத்தோற்றுவிக்கும்; வெளக்கீதுக்கமோ மரணத்தை வருவிக்கும்.—பாருங்கள், நீங்கள் பட்டதூர் தேவனுக்கேற்றதுமான அந்தத்துக்கம், உங்களிடத்தில் எவ்வளவு விசாரமும், குற்றமீக்கலும், பிரியவீனமும், பயமும், வாஞ்சையும், பத்திவையராகியமும், தண்டனைத்தீர்ப்புமாகிய இவைகளைத் தோற்றுவித்தது; இந்தக்காரியத்தைக்குறித்து நீங்கள் உங்களைப் பரிசுத்தர்களென்பதற்குப் பூரணசாட்சியிடீர்கள்.—ஆதலால், அநியாயஞ்செய்தவனியித்தமும், அநியாயஞ்செய்யப்பட்டவனியித்தமும், தேவன் முன்பாக உங்களிடத்தில் நாங்கள் கொண்டிருக்கிற விசாரத்தை உங்களுக்கு வெளிப்படுத்துகிறினியித்தமே அப்படி எழுதினேன்.—ஆதலால் உங்கள் ஆறுதலில் நாங்களும் ஆறுதலடைந்தோம்: விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலடைய, அவனுக்குண்டான சந்தோஷத்தினியித்தம் அதிகமாய்ச் சந்தோஷப்பட்டோம்.—

௨௪ அவனிடத்தில் உங்களைக்குறித்து மேன்மைபாராட்டினதினால் நான் வெட்கப்பட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச்சொல்லியபிரகாரம், தீத்துவடனே நாங்கள் உங்களைக்குறித்து மேன்மைபாராட்டினதுஞ் சத்தியம்.—

௨௫ அன்றியும் நீங்கள் அனைவரும் கட்டளைக்கமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் அவனை உபச

ரித்ததை அவன் நினைக்கிறதினால், உங்களிடத்தில் அவன் வைத்திருக்கிற அன்புமேன்மேலும் அதிகரித்து வருகின்றது.—ஆதலால் நான் எவ்விதத்திலேயும் உங்களைக்குறித்துத் திடனாயிருக்கலாமென்று சந்தோஷப்படுகிறேன்.

அ. அதிகாரம்.

௧. பிறர்செய்ததருமத்தைக்காட்டிக் கிறிஸ்துவின் அன்பினியித்தம் யெரூஷலேமியிலுள்ள தரித்திரருக்கு உதவிசெய்யும்படி பவுல் கொரிந்தியரை வேண்டல்: ௨௬. தீத்துவையும் வேறொரு சகோதரையும்புகழ்தல்.

சகோதரரே, மக்கேதோனியாவின் சபைகளுக்குத் தேவன் அருளியகிருபையை உங்களுக்கு அறிவிக்கிறேன்.—அவர்கள் மிருந்த உபத்திரவத்தினூற் சோதிக்கப்படுகையிற்கொடியதரித்திராயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினால் அதிகஉதாரமாய்க்கொடுத்தார்கள்.—அவர்கள் தங்களாலான மட்டும், தங்கள் பலத்திற்குமேலாகவுங்கொடுக்கத் தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு நானே சாட்சி.—தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தர்களுக்குச் செய்யப்படும் தருமஊழியத்தின் பங்கையும் ஏற்றுக்கொள்ளும்படி, அவர்கள் எங்களைமிகவும்வேண்டிக்கொண்டார்கள்.—அவர்கள் செய்ய நாவங்கள் நம்பியிருந்தபடிமாத்திரமல்ல, அதற்ககிகமாய் முன்பு கர்த்தருக்கும், தேவனுடைய சித்தத்தின்படி, யின்பு எங்களுக்குந் தங்களைத்தாமே ஒப்பித்தார்கள்.—அதினால் தீத்து, நான் முன்னொடங்கினபிரகாரமாக இந்தத்தருமகாரியத்தை உங்களிடத்தில் முடிக்கும்படி அவனை வேண்டிக்கொண்டோம்.—ஆதலால் விசுவாசம், வாக்குவல்லபம், அறிவு, பூரணசாக்கிரதை, எங்களிடத்தில் நீங்கள் வைத்த அன்பு என்னும் இவைகளில் நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத்தருமத்திலும் பெருகவேண்டும்.—இது கட்டளையென்று நான் சொல்லுகிறதில்லை, பிறருடைய சாக்கிரதையினியித்தமும், உங்கள் அன்பின் உண்மையைப் பரீட்சிக்கும்பொருட்டுஞ்சொல்லுகிறேன்.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் கிருபையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினால் ஐசுவரியவான்களாகும்படி, உங்கள் நிமித்தத்தரித்திரரானரே.—ஆதலால் செய்கிறதற்குமாத்திரமல்ல, ஒருவருஷத்திற்குமுன்னே ஆரம்பம் பண்ணவும் விருப்பமுள்ளவர்களாயிருந்த உங்களுக்கு இதைக்குறித்து நான் கொண்ட எண்ணம் இன்னதென்று சொல்லுகிறேன்.—செய்யுகிறதையும் இப்பொழுது நிறைவேற்றுங்கள்; தீர்மானிக்கிறதற்கு எப்படி உற்சாகமுண்டாயிருந்

(௫) அதி.௨.௨௬. அதி.௪.௨. உபா.௬.௨.௨. (௬) அதி.௧.௪ அதி.௨.௨. (௭) அதி.௨.௪. (௮) உ.சா.மு.௨.௨.௨. மத். ௨.௬.௭. நீதி.௨.௭.௨. (௨) அதி.௨.௪. (௩) ரோ.௨.௩. (௪) ரோ.௨.௩. (௫) அதி.௬.௨. அதி.௨.௬. பிலி.௨.௨. (௬) உ.தெ.௧.௬.௬.—(௭) அதி. ௨. (௮) மத். ௨.௪.௪. (௯) அ.ப.யெ.௨.௬. ரோ.௨.௩.௨.௬. க.கொரி.யெ.௧.௬.௬. (௧௦) வச. ௨.௭. அதி.௨.௨.௨. வச.௪.௨. (௧) க.கொரி.௧.௬. அதி.௬.௨. (௨) க.கொரி.௭.௬. (௩) மத். ௨.௨. பிலி.௨.௬.௭. (௪) க.கொரி.௭.௨.௨. நீதி.௨.௬.௨. மத். ௨.௪.௨. க.தீமோ.௬.௨.௨.௨. எபி.௨.௬.௨.௬. அதி.௬.௨.

றுகிறதற்குமாத்திரமல்ல, அநேகர்தேவனைச் சேர்ந்தோர்க்குமாயிருக்கிறதற்கும் மிகவும் உபயோகமாயிருக்கும். -அவர்கள் இவ்வழியத்தின் பிரமாணத்தைக் கண்டு, நீங்கள் கிறிஸ்துவின் சவிசேஷத்திற்கும் கீழ்ப்படுவதை அறிக்கையிலெய்தினிமித்தமும், தங்களுக்கும் மற்றனைவருக்கும் கிடைத்த உதாரதருமத்தினிமித்தமும் தேவனைத் துதிப்பார்கள. -அவர்கள் உங்கன்ரிமித்தம்பிரார்த்தனைபண்ணி, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் மேன்மையான கிருபையினிமித்தம் உங்கள் மெல் வாஞ்சையாயிருக்கிறார்கள். -தேவன் அருளின சொல்லிமுடியாத இந்த ஈவனிமித்தம் அவருக்கே ஸ்தோத்திரம்.

ய. அதிகாரம்.

க. பவுல் தான் குற்றமற்றவனென்று விரோதிகளிடத்திற் சொல்லல்: ஏ. பிறருடைய கிரியை தங்களுடையதென்று தங்களை மேன்மைபாராட்டுவதெனினிமித்தம் விரோதிகளமேற் குற்றஞ்சுமத்தல்.

உங்களுக்குமுன்பாக இருக்கும்பொழுது தாழ்மையும், தூரத்திலிருக்கும்பொழுது உங்கன்மேல் தைரியமுமாயிருக்கிற பவுலாகிய நான், கிறிஸ்துவின் சாந்தத்தினாலும், தயையினாலும் உங்களை வேண்டிக்கொண்டுக்கிறேன். -உங்களிடத்திலிருக்கிறபொழுது, எங்களைச் சீர்த்தின்படி நடக்கிறவர்களென்று எண்ணுகிற சிலருக்கு விரோதமாய்த் துணிவுகொள்வெனென்று நினைக்கிறதால், அந்தத்துணியோடே நான் தைரியமுள்ளவனாயிராதபடி செய்வீர்களாக. -நாங்கள் சீர்த்தோடே நடந்தும், சீர்த்தின்படி யுத்தம்பண்ணுகிறதில்லை. -எங்கள் யுத்தஆயுதங்கள் மாமிசத்துக்கேற்றவைகளல்ல, துருக்கங்களை நிரூபல்படுத்துவதற்குத்தேவனாலுள்ளவைகளாயிருக்கின்றன. -அவைகளினால் நாங்கள், தருக்கங்களையும், தேவனை அழிகிற அறிவுக்கு விரோதமான எவ்விதமேட்டிமையையும் நிரூபல்மாக்கி, எந்தச்சிந்தையையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச்சிறைப்படுத்துகிறவர்களாயிருந்து, -நீங்கள் நிறைவாய்க் கீழ்ப்படிந்திருக்கும்பொழுது, எல்லாக்கீழ்ப்படியாமையும் ஏற்ற நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயிருக்கிறோம். -நீங்கள் வெளித்தோற்றமானவைகளைப்பார்க்கிறீர்களா; ஒருவன், தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பிக்கொண்டால் அவன், தான் கிறிஸ்துவுக்குரியவனானதோல, நாங்களுக்கி கிறிஸ்துவுக்குரியவர்களென்று தன்னாலேதானே சிந்திக்கக்கடவன். -உங்களைநாசப்படுத்துவதற்கல்ல, பத்தியில் ஸ்திரப்படுத்துகிற

தற்குக் கர்த்தர் எங்களுக்கு அருளிய அதிகாரத்தைக்குறித்து நான் சற்றே அதிகமாய்ப்புகழ்ந்தாலும் இலச்சைப்படுவதில்லை. -அவனுடைய கிருபைகள் பாரமும், வலிமையுள்ளவைகள்; அவன் சீர்த்தோற்றம் பெலவீனம்: அவன் வாக்கோ அற்பமென்கிறார்கள். -நான் நிரூபிக்களால் உங்களைப்பயமுறுத்துகிறவனாகத்தோன்றபடிக்கு, -அப்படிச்சொல்லுகிறவன், தூரத்திலிருக்கும் வேளையில் நிரூபங்களின் வாக்கினால் நாங்கள் காணப்படுகிறதோல, சமீபத்திலிருக்கும்பொழுது கிரியையிலேயுட்காணப்படுவோமென்று சிந்திக்கக்கடவன். -தங்களைத் தேவன் உங்களுக்கு அளந்துதந்த அளவின்படி மேன்மைபாராட்டுகிறோம். -நாங்கள் உங்களிடத்திலவந்து எட்டாதவர்களாய், அளவுக்குமிஞ்சுகிறதில்லை: நாங்கள் கிறிஸ்துவின் சவிசேஷத்தோடே உங்களிடத்திலும் வந்தோம். -அளவுக்குமிஞ்சிப்பிறருடைய வேலைகளுக்குட்பட்டு, மேன்மைபாராட்டோம்; -ஆகிலும் உங்கள் மிகவுசவாசம் விருத்தியடைந்திருக்கும் காலத்தில் உங்களுக்கு அப்பிறத்திலுள்ள இடங்களில் சவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், பிறருடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாதிருக்கவுந்தக்கதாக, எங்கள் அளவு உங்களால் மிகவும் பெருமென்று நம்பிக்கையாயிருக்கிறோம். -மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தாவைக்கு யெறித்தே மேன்மைபாராட்டக்கடவன். -தன்னைத் தான் புகழுகிறவனல்ல, கர்த்தாவினாற்புகழப்படுகிறவனே உத்தமன்.

யக. அதிகாரம்.

க. பவுல் தன்னைப்புகழ்தல் அவசியமெனக்காட்டல்: யக. தனதுவிரோதிகளிலுந் தன்னைச்சிறியவனாகாமற் கிறிஸ்துவினிமித்தந் தான்பட்டபிரயாசம், உபத்திரவம் இவைகளினாலேபெரியவனாகக்கல். நீங்கள் என்புத்தியீனத்தைச்சற்றேசகிப்பது நலமாகும்: எனக்குச் சகித்துமிருக்கிறீர்களே. -நான் உங்களைக்கற்புடையகன்னிகையாய்க் கிறிஸ்துஎன்னும் ஒரே புருஷனுக்கு ஒப்பிக்கிறதற்கு நியமித்திருக்கிறபடியால், உங்களுக்குறித்துத் தேவவரைக்கியமாய்க்கவலைப்படுகிறேன். -சருப்ப

(யக) மத்த. இ. யக. எபி. யக. யக. (யச) அதி. அ. க. (யடு) யாக். க. யெ. - (யி) அதி. க. ரோ. உ. க. வ. ச. ய. அதி. யெ. இ. எ. க. (உ) க. கொரி. ச. உ. க. (ச) எபே. ச. யக. க. தெ. ச. இ. அ. க. தீமோ. க. யக. உ. தீமோ. உ. க. அ. ப. எ. உ. க. கொரி. உ. ச. எ. ரே. க. ய. (இ) க. கொரி. க. யக. (சு) அதி. யக. உ. ய. அதி. உ. க. (எ) யோவா. எ. உ. ச. க. கொரி. யச. க. எ. க. யோவா. ச. ச. க. கொரி. க. உ. க. அதி. யக. உ. க. (அ) அதி. யக. ய. அதி. எ. யச. (க) க. கொரி. உ. க. இ. அதி. யெ. இ. எ. க. கலா. ச. யக. க. கொரி. க. யெ. அதி. யக. ச. (யெ) அதி. க. க. (யக) வ. ச. யக. (யச) க. கொரி. க. இ. ய. (யடு) ரோ. யக. உ. ய. (யஎ) ஏசா. ச. யக. க. கொரி. க. க. க. (யஅ) நீதி. உ. எ. உ. ரோ. உ. உ. க. க. கொரி. ச. இ. - (யக) அதி. உ. (உ) கலா. ச. யெ. யஅ. ஒசி. உ. யக. உ. ய. க. கொரி. ச. யக. கொலோ. க. உ. அ. லேவி. உ. க. யக. (க) ஆதி. க. ச. யோவா. அ. ச. ச. எபே. ச. உ. ச. கொலோ. உ. ச. அ. யஅ. க. தீமோ. க. க. எபி. யக. க. உ. பெதுரு. க. யெ.

மானது தன்னுடைய சூதினால் எவ்வாறாவஞ்சித்த பிரகாரம், உங்கன்மனக் கிறிஸ்துவின்மேலுள்ள நேர்மையை விட்டு விலகிக்கெடுக்கப்படுமென்று அஞ்சுகிறேன்.—வந்திருக்கிறவன், நாங்கள் பிரசங்கியாத வேறொரு யேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெருத வேறொரு ஆவியையும், நீங்கள் அங்கிகரியாத வேறொரு சுவீசேஷத்தையும் பெற்றீர்களானால் அவனை கண்டறிய்ச்சுகிப்பீர்கள்.—மிகவும் பிரதான அப்போஸ்தலியில் நான் எவ்வளவாயினும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.—நான் வாக்கிலே கல்லாதவனாயிருந்தும், அறிவில் அப்படிப்பட்டவனல்ல; எல்லாவிதங்களிலும் உங்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறேன்.—நீங்கள் உயர்த்தப்படும்படி எண்ணத்தானேதாழ்த்தி, தேவன் அருளிய சுவீசேஷத்தைக்கைம்மாறின்றி உங்களுக்குப் பிரசித்தப்படுத்தினதினாலும் நன்றி செய்தேன்.—உங்களுக்கு ஊழியஞ்செய்யும்பொருட்டு, மற்றச் சபைகளிடத்திற் சம்பளத்தைப் பெற்று, அவர்கள் பொருளை அபகரித்தேன்.—நான் உங்களிடத்திலிருந்து குறைவுபட்டசமயத்தில், ஒருவரமேலும் நான் பாரமேற்றவில்லை: மக்கேதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்: எவ்விதத்திலேயும் உங்கள்மேல் ஒருபாரமும் ஏற்றாதபடி பார்த்தேன், இன்னும் அப்படிச் செய்வேன்.—அகாய நாட்டின் திசைகளில் இரத்தப்புகழ்ச்சி என்னை விட்டு நீங்குவதில்லையென்று, என்னிலுள்ள கிறிஸ்துவின் சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.—எவிலே; நான் உங்களை நேசிக்காமல் உத்திரவையா; தேவன் அறிவார்.—மேலும் தங்களை மேன்மைபாராட்டுகிறதினால் எங்களைப் போலக் காண்ப்பட்சமயந் தேடுகிறவர்களுக்குச் சமயமற்றுப்போகும் பொருட்டாக, நான் இப்படிச் செய்கிறேன்; பின்னும் இப்படிச் செய்வேன்.—அவர்களே கள்ள அப்போஸ்தலர், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவின் அப்போஸ்தலரின் வேஷத்தை மாத்திரம் தரிக்கிறார்கள்.—அது ஆச்சரியமல்ல; சாத்தானும் ஒளியுள்ள தூதனுடைய உருவத்தை எடுப்பானே.—ஆதலால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரர்போன்ற உருவத்தை எடுப்பது மகாபெரியகாரியமல்ல, அவர்களுடைய முடிவு அவருவரவர்கிரியைக்கேற்றதாயிருக்கும்.—பின்னும் நான் இதைச் சொல்லுகிறேன், ஒருவனும் என்னைப் புத்தியினனென்று எண்ணாதிருப்பாலுை; எண்ணினால் நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி

என்னைப் புத்தியினனாகவாயினும் அங்கிகரித்துக் கொள்ளுங்கள்.—இப்படித் தைரியமாய் மேன்மைபாராட்டுகையில் நான் சொல்லுகிறது கர்த்தரின் கட்டளையினால், புத்தியினனைப்போலச் சொல்லுகிறேன்.—அநேகர் சரீரத்தின்படி மேன்மைபாராட்டுகிறதால் நானும் மேன்மைபாராட்டுவேன்.—புத்தியுள்ள நீங்கள், புத்தியில்லாதவர்களை இனிதாய்ச்சிக்கிறீர்கள்.—ஒருவன் உங்களைச் சிறைப்படுத்தினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைப் பொருளை அபகரித்தாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலுஞ்சு கிக்கிறீர்களே.—நாங்கள் பலவீனராக உங்களுக்கு வந்த கிறித்தையைக்குறித்து நான் பேசுகிறேன். ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ, நானும் அதிலே துணிவுள்ளவனாயிருக்கிறேன், நான் ஒரு புத்தியினனைப்போல இவ்வாக்குப்பேசுகிறேன்.—அவர்கள் எபிரேய உராய், நானும் அப்படியே: அவர்கள் இலராவேலராய், நானும் அப்படியே: அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாராய், நானும் அப்படியே.—அவர்கள் உங்கிறிஸ்துவின் ஊழியக்காரராய், நான் அவர்களுக்கு மேற்பட்டவன்; நான் புத்தியினனைப்போலப்பேசுகிறேன், அவர்களிலும் நான் அதிக பிரயாசப்பட்டேன்; எண்ணிறந்த அடிபட்டேன், பலமுறையுங் காவல்களில் வைக்கப்பட்டேன், அநேகந்தரம் மரணத்திற்குச் சமீபமானேன்.—யூதரிடத்தில் ஒன்றற்குறைய காற்படிசை தடி ஐந்துதரம்பட்டேன்.—மூன்றதரம் மிலாது உடுகளினால் அடிக்கப்பட்டேன், ஒருதரம் கல்லா கெரியுண்டின், மூன்றதரம் கப்பற்சேதத்தில் மோசப்பட்டேன், ஒரு இரவும் பகலும் ஆழியில் அமிழ்த்தியிருந்தேன்.—அநேகந்தரம் யாத்திரையிலும், நகிகளின்மோசங்களிலும், திருடராலுண்டான மோசங்களிலும், என்சயதே சத்தாரால்வந்தமோசங்களிலும், அந்நியதேசத்தாராலுண்டானமோசங்களிலும், நகரமோசங்களிலும், வறந்தரமோசங்களிலும், சமுத்திரமோசங்களிலும், கள்ளச்சகோதரர்மோசங்களிலும்,—பிரயாசத்திலும், கிலேசத்திலும், அடிக்கடி கண்டெவிழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அடிக்கடி உபவாசங்களிலும், குளிர்ச்சியிலும், கிருவாணத்திலும் நான் விட்டுவந்தேன்.—புறமும்பே உண்டான இவைகளையன்றி, சகலசபைகளினாலுமுண்டாகும் கவலை என்னை காடோறும் நெருக்குகின்றது.—ஒருவன் பலவீனனானால் உகநானும் பலவீனனல்லவா, ஒருவன் இடறப்பட்ட

(ச) கலா.க.எ.அ. (டு) க.கொரி.யெ.யெ. கலா.உ.சு. (சு) க.கொரி.க.யெ.எ.எ.பெ.க.ச. அதி.ச.உ. (எ) அப்.யெ.க.க.கொரி.க.ச.யெ.உ. (க) அப்.உ.யெ.க.க.க.தெ.ச.உ.க. உ.தெ.ச.க.அ.க. பிலி.ச.யெ.யெ.யெ.ச. அதி.யெ.யெ.யெ.யெ. (ய) ரோ.க.க. க.கொரி.க.யெ. (யக) அதி.ச.யெ.க. (யஉ) க.கொரி.க.யெ.உ. (யக) அப்.யெ.உ.ச. ரோ.யெ.யெ. கலா.க.எ. பிலி.க.யெ.உ. உ.பேதுரு.உ.க. க.யோவா.ச.க. வெளி.உ.உ. அதி.உ.யெ. பிலி.க.உ. தீ.க.யெ.யெ.க. (யச) கலா.க.அ. (யடு) அதி.க.க. பிலி.க.யெ.க. (யசு) வச.க. அதி.யெ.சு.யெ.க. (யஎ) க.கொரி.எ.சு.யெ. அதி.க.ச. (யஅ) பிலி.க.க.ச. (யக) க.கொரி.ச.யெ. (உய) கலா.உ.க. (உக) அதி.யெ.க. பிலி.க.ச. (உஉ) அப்.உ.உ.க. ரோ.யெ.க. பிலி.க.டு. (உக) க.கொரி.யெ.யெ. அப்.க.யெ.க. அதி.ச.ச.டு. க.கொரி.யெ.யெ.யெ.க.க. (உச) உபா.உ.டு.க. (உடு) அப்.யெ.க.உ.உ. அப்.யெ.யெ.க. அப்.உ.எ.ச.க. (உசு) அப்.க.உ.க. அப்.யெ.க.யெ.யெ. அப்.உ.க.யெ.யெ.க. அப்.உ.டு.க. அப்.யெ.க. (உஎ) அப்.உ.யெ.க.க. க.கொரி.ச.யெ.க. (உஅ) அப்.உ.யெ.யெ. ரோ.க.யெ.க. (உக) க.கொரி.அ.யெ.க.

கொரிந்தியருக்கெழுதிய

இரண்டாம் நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: கூ. கிறிஸ்துவின் சீவர்துக்கத்திலுஞ்
செளக்கியத்தை அனுபவித்தல்: டெ. கொரிந்தியுள்ள சபைக்கு அப்போஸ்தலர்காட்டினகு
ணகிரியைகளை விவரித்தல்: டி. பவுல் அவர்க
ளிடத்திற் போகத்தீர்மானித்தல்.
தேவனுடைய சித்தத்தினாலே, யேசுக்கி
றிஸ்துவின் அப்போஸ்தலனாகியபவுலும், சகோ
தரானுகிய தீமோத்தேயும் கொரிந்திரகரத்திலுள்
ள தேவனுடைய சபைக்கும், அகாயதே
சமெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தர்களுக்கும்
எழுதிக்கொள்வது:—நம்முடைய பிதாவாகிய
தேவனாலும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து
வினாலும் உங்களுக்குக்கிருபையும், சமாதா
னமுமுண்டாகக்கடவன.—நம்முடைய கர்த்த
ரான யேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய தே
வனும், இரக்கங்களையுடைய பிதாவும், பூரண
ஆறுதலை அருளுகிற தேவனுமாயிருக்கிற
வாஸ்தோத்திரிக்கப்பட்டவர்.—தேவனு
டைய நாங்கள் அடைகிற ஆறுதலினால், எந்த உ
பத்திரவங்களிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்
கள் ஆறுதல்செய்யத்திராணியுள்ளவர்களாயிருக்
கிறதற்கு, எங்களுக்குநேரிடம் எல்லா உபத்திர
வங்களிலும் அவர் எங்களுக்கு ஆறுதல்செய்கிற
வராயிருக்கிறார்.—கிறிஸ்துவினிமித்தம் எங்
களுக்குநேரிட்ட உபத்திரவங்கள் பெருகுகிற
துபோல, கிறிஸ்துவினால் எங்களுக்கு ஆறுத
லும் பெருகியிருக்கின்றது.—ஆதலால் நாங்கள் உ
பத்திரவப்பட்டாலும், அது உங்கள் ஆறுதலுக்
கும் இரட்சிப்புக்குமேதுவாகும், நாங்கள் ஆறு
தல் அடைந்தாலும், அது எங்களுக்கு நேரிடம் உ
பத்திரவங்களை நீங்களுஞ் சகிக்கிறதற்கேதுவாயி
ருக்குமே: அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்
புக்குமேதுவாகும்.—நீங்கள் உபத்திரவங்களிற்
பங்காளராயிருக்கிறதுபோல, ஆறுதலிலுமிருப்
பீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்
து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கி
றோம்.—ஆதலால் சகோதரரே, நாங்கள் சீவிப்போ
மென்னும் நம்பிக்கையும் எங்களுக்கில்லாதிருக்
கத்தக்கதாக, ஆசியாவில், எங்கள் பலத்துக்குமிஞ்
சினதாக எங்கள்மேலேற்றப்பட்ட அளவிற்றந்த
உபத்திரவத்தின்பாரத்தை நீங்கள் அறியாதிருப்

பது எங்களுக்குவிருப்பமல்ல.—எங்கள்மேல் ல
ல, மரித்தோரை எழுப்புகிற தேவன் மேல் நாங்
கள் நம்பிக்கையாயிருப்பதற்கு மரணத்தீர்ப்பு
எங்களுக்குக்கிடைத்தது.—அவ்விதமான மரணத்
தினின்று அவர்எங்களைவிடுவித்தார், இப்பொழு
தும்விடுவிக்கிறார்: அவர் பின்னும்விடுவிப்பாரெ
ன்று நம்பியிருக்கிறோம்;—அநேகர்முலமாய் எங்க
ளுக்குண்டான ஈவுக்காக, அநேகரால் எங்கள்
நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொ
ருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்
குதவிசெய்யுங்கள்.—லெனகே புத்தியினால், டெ
தேவனுடைய கிருபையினால் நாங்கள் உல
கத்தவர்களிடத்திலும், விசேஷமாக உங்களிடத்
திலும் கபடமில்லாமல் நேர்மையோடே நடந்து
வருகிறோமென்பதற்கு, எங்கள் மனஞ் சாட்சி
சொல்லுகிறதே எங்களுக்குப்புக்கழ்ச்சி.—நீங்கள்
வாசித்தும், ஒத்துக்கொண்டும் இருக்கிறவைக
ளையேயன்றி, வேறென்றையும் நாங்கள் உங்க
ளுக்கு எழுதவில்லை; முடிவுபாய்ந்தம் அப்படி
யே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கி
றேன்.—கர்த்தராகிய யேசுவின் நாளில்
நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோ
ல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்ப
தை ஒருபங்காக ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.—
இந்த நம்பிக்கையோடே உங்களுக்கு இரண் டெ
டாந்தரமும் நன்மை கிடைக்கும்படி.—முன்னே
உங்களிடத்தில் வரவும், உங்கள் ஊர்வழியாய்
மக்கேதோனியாவுக்குப் போகவும், மக்கேதோ
னியாவைவிட்டுத்திரும்ப உங்களிடத்திற்கு வர
வும், உங்களால் யூதோயாநாட்டுக்கு வழிவிட்ட
னுப்பப்பட்டவும் அப்பிராயங்கொண்டேன்.—
நான் தீர்மானம்பண்ணினபொழுது வீணையோ லெ
சித்தேனா, அல்லது என்னிடத்தில் ஆமென்பது
ஆமென்றும், அல்லவென்பது அல்லவென்றுமி
ருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாபி
ச இச்சையின்படி யோசிக்கிறேனா.—நாங்கள்
உங்களுக்குச்சொல்லிய எங்கள் வாக்கு ஆமென்
றும், அல்லவென்றும்ல்ல, தேவன் சத்தியமுள்
ளவராயிருப்பதுபோலவே இருக்கின்றது.—என்
னாலும், சிலுவானுவினாலும், தீமோத்தேயுவினாலும்
உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவ
னுடைய குமாரானுகிய யேசுக்கிறிஸ்து ஆ

(க. அதி. க.) எபே. க. க. பிலி. க. க. (உ) ரோ. க. எ. கொலோ. க. உ. (கூ) க. பேதுரு. க. கூ. (ஐ) அப். க. ச. கொலோ. க. உ. ச. (ச) அதி. ச. டி. (எ) ரோ. அ. யெ. உ. தீமோ. உ. டெ. (அ) அப். யு. உ. க. க. கொரி. டி. கூ. (க) எரே. யெ. டி. எ. (ஹ) உ. பேதுரு. உ. க. (ய) ரோ. டி. கூ. பிலி. க. உ. அதி. ச. டி. (யெ) அதி. யெ. க. கொரி. உ. டி. யு. (யெ) அதி. டி. யெ. பிலி. உ. யு. க. தெச. உ. யு. உ. ரோ. க. யெ. (யெ) க. கொரி. யெ. க. கொரி. ச. யெ. (யெ) அதி. யெ. (யெ) மாற். க. க. அப். க. உ. யெ. எபி. யெ. அ.

மென்றும், அல்லவென்றுயிராமல் ஆமென்றேயி உய ருந்தார்.—அவரில் எங்களால் தேவனுடைய மகிமை விளங்கும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் ஆமென்றும், அவருக்குள் உக ஆமெனென்றும் இருக்கின்றன.—உங்களோடே எங்கனையுங் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, உஉ நமக்கு அபிஷேகம் பண்ணினவரே தேவன்.—அவர் நம்மை முத்திரைப்படுத்தி, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையுங்கொ உகடுத்திருக்கிறார்.—நான் உங்களைப்பேணி, இதுவரைக்குங் கொரிந்துக்கு வராமலிருக்கிறேனென்று என் ஆத்தமாவுக்குச்சாட்சியாகத் தேவனை உசயே அழைக்கிறேன்.—உங்கள் விசுவாசத்தின்மேல் ஆளுகைசெய்பவர்களாயிராமல், நீங்கள் விசுவாசத்தினாலேநிலைநிற்கப்படியால்,நாங்கள் உங்கள் சந்தோஷத்திற்குதவிக்காராயிருக்கிறோம்.

உ. அதிகாரம்.

க. பவுல் சேரும்பொழுது துக்கப்படாதபடி, தள்ளப்பட்டவர்களைத் திரும்பவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதிசொல்லல்: டெ. சுவீசேஷத்தைப் பிரசித்தப்படுத்துவதினால் உண்டானபலனைப்பவுல் தெரிவித்தல்.

திரும்பவும் உங்களிடத்தில் துக்கத்தோடேவ ரேனென்று எனக்குள்ளேதீர்மானித்தேன்.—நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னால் துக்கமடைந்தவனையன்றி, யாவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்.—என் சந்தோஷம் உங்களெல்லாருக்குச் சந்தோஷம் ராயிருக்குமென்று, உங்களெல்லாரையும் நம்பி, நான் வரும்பொழுது என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு இதை உங்களுக்கு எழுதினேன்.—உங்களைத் துக்கப்படுத்துவதற்கல்ல, உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் உணர்வதற்காக மிகுந்த வியாகுலமும், மனவேதனையுமுள்ளவனாய், மிகுந்த கண்ணீரோடே உங்களுக்கெழுதினேன்.—

துக்கப்படுத்தினவன், என்னைமாத்திரமல்ல, நான் அதிகபாரமேற்றாதபடி, ஏறக்குறைய உங்களெல்லாரையுந் துக்கப்படுத்தினான்.—அப்படிப்பட்டவனுக்கு அநேகராலுண்டான இரத்ததண்டனையே போதும்.—ஆதலால் அவன்மிகுதியான துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடி நீங்கள் அவனுக்கு மன்னித்து, அவனை ஆற்றுவது உங்கள் கடமை.—இதினிமித்தம் நீங்கள் உங்கள் அன்பை அவனுக்குக்காட்டுப்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.—நீங்கள் சகலத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோவென்பதற்கு எனக்குச்சாட்சி கிடைக்கும்படி நான் எழுதியிருந்தேன்.—சாத்தானுடைய சூழ்ச்சிகள் எங்களுக்குத் தெரியாமலிருக்கவில்லை, ஆதலால் அவன் நம்மை மேற்கொள்ளாதபடிக்கு, நீங்கள் எவனுக்கு மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்: எதை நான் மன்னித்தேனோ, அதை நான் உங்கள் நிமித்தம் கிறிஸ்து சமூகத்தில் மன்னித்திருக்கிறேன்.—மேலும் நான் கிறிஸ்துவின் சுவீசேஷத்தைப் பிரசங்கிக்கத்துரோவசுக்குவந்தபொழுது, கர்த்தாவினால் எனக்குக் கதவுதிறக்கப்பட்டது.—என்சகோதரானுகிய டெகீத்துவைக்காணாததினால் என் ஆவிக்கு அமைதவில்லாதிருந்தது: ஆதலால் நான் அவர்களிடத்தில் விடைபெற்று, மக்கேதோனியாவுக்குப்போனேன்.—கிறிஸ்துவினால் எங்களை எப்பொழுதும் வெற்றிசிறக்கப்பண்ணி, எவ்விடத்திலும் எங்களைக்கொண்டு தம்மை அழிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.—இரட்சிப்பைப் பெற்றவர்களுக்குள்ளும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளும் நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் சகந்தமாயிருக்கிறோம்.—இவர்களுக்குள் மரணத்திற்கு டெகமரணவாசனையாயிருக்கிறோம்; அவர்களுக்குள் சேவனுக்குச் சேவாசனையாயிருக்கிறோம். இவைகளுக்குத் தகுந்தவன் யாவன்.—நாங்கள், டெ தேவனுடைய வாக்கியத்தைக் கலப்பாய்ப்பேசுகிற அநேகரைப்போலல்ல, உண்மையாகவும், தேவனானவர்களாகவும், தேவனுக்கு முன்பாகவும் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம்.

நூ. அதிகாரம்.

க. கொரிந்தியர் பவுலுக்கு உபசாரநிருபங்களைப்போலாதல்: ச. மோசேயின்நியாயப்பிரமாணத்திலும், கிறிஸ்துவின் சுவீசேஷத்தைப் பிரசங்கிப்பது உத்தமமெனக்காட்டல்: டெ. திருஷ்டாந்தத்தினால் சுவீசேஷவாக்கியத்தைவெளிப்படுத்தல்.

எங்களை நாங்கள் மெய்ச்சுக்கொள்ளத்திரும்பவுந்தொடங்குகிறோமா; சிலரைப்போல் உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்புவதும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப்பெறுவதும் எங்களுக்கு அவசியமா.—நீங்களே, எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகலமனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும்வருகிற எங்களிருபம்.—நீங்களே, சேவனுள்ள தேவனுடைய ஆவியினால் கற்பலகைகளில்ல, மாமிசமான இருதயப்பலகைகளில், மையிலல்லாமல் எழுதப்பட்டும், கிறிஸ்துவினுடைய நிருபமாக எங்கள் ஊழியத்திற்கு பிரசித்தமாக்கப்பட்டிருக்கிறீர்கள்.—இப்படிப்பட்ட நம்பிக்கையை நாங்கள்

(உய) ரோ.யெ.அ.கூ. (உக) க.யோவா.உ.உய,உஎ. (உஉ) எபே.க.யெ. எபே.க.யெ.ச. (உக) ரோ.க.யெ.க. கலா.க.உய. பிலி.க.அ. க.கொரி.ச.உக. (உச) க.கொரி.கூ.டு. க.பேதுரு.டு.கூ. ரோ.யெ.க.உய. க.கொரி.யெ.கூ.—(உ. அதி. க.) அதி.க.உக. (கூ) அதி.யெ.உக. அதி.எ.யெ.க. கலா.டு.யெ. (ச) அதி.எ.அ.கூ.யெ. (டு) க.கொரி.டு.க. கலா.ச.யெ. (சு) க.கொரி.டு.ச.டு. க.தீமோ.டு.உய. (எ) கலா.கூ.க. (கூ) அதி.எ.யெ. (யெ) அப.யெ.சு.அ. க.கொரி.யெ.கூ. (யெ) அதி.எ.டு.சு. (யெ) உன்.க.கூ. (யெ) க.கொரி.க.யெ.அ. அதி.ச.கூ. (யெ) லூக்.உக.சு. யோவா.கூ.கூ. க.பேதுரு.உ.எ.அ. க.கொரி.யெ.டு. (யெ) அதி.ச.உ. உ.பேதுரு.உ.கூ. அதி.க.யெ.—(கூ. அதி. க.) அதி.டு.யெ. அப.யெ.உஎ. (உ) க.கொரி.கூ.உ. (கூ) க.கொரி.கூ.டு. யாத்.உச.யெ. சங்.சய.அ. எரே.கூ.கூ. எசேக்.யெ.உய. எபி.அ.யெ.

யெ ஓப்பிக்கப்பட்டிருக்கிறோம்.—இவ்வீதமாய்எங்க
ளில் மரணமும், உங்களிற் சேவனும் பலிக்கின்ற
யெ ன.—“நான் விசுவாசித்தபடியினூற்பேசினேன்,”
என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தைத்தரும்
ஆவியைப்பெற்று, நாங்களும் விசுவாசித்து, அ
யெ ச தினியித்தம் பேசுகிறோம்.—கர்த்தராகிய யே
சுவை எழும்பப்பண்ணினவர், எங்கிலையும் யே
சுவை வக் கொண்டு எழும்பப்பண்ணி, உங்களே
யெ டுடன் நிறுத்துவாரென்றறிந்திருக்கிறோம்.—பரிபூ
ரணகிருபை, அநேகருடைய ஸ்தோத்திரங்களி
னூல், தேவனுடைய மகிமை விளங்குவதற்கே
துவாய்ப்பெருகும்பொருட்டு, இவையெல்லாம்
யெ ஊ உங்கள் நிமித்தம் நடந்து வருகின்றன.—இனி
யெ மித்தம் நாங்கள் தளரவில்லை, எங்கள் புறம்பான
மனுஷன் அழிந்தும், உன்னானவனோ தினமும்
யெ புதிதாக்கப்படுகிறான்.—காணப்பட்டவைகளை
யெ யல்ல, காணப்படாதவைகளை நாம்நோக்கியிருக்
யெ கையில்,—இவையெல்லாம், அற்பகாலம் மாத்தி
யெ ரு நிற்கிறதான நம்முடைய உபத்திரவம், மிக
யெ வும் அதிகமான நித்தியமுள்ள கணம்பொருந்திய
மகிமையை நமக்கு உண்டாக்குகின்றது. கா
யெ ணப்பட்டவைகள் அநித்தியமானவைகள், கா
யெ ணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

டு. அதிகாரம்.

க. கடைசியாளிற் கிடைக்கும் நித்தியசேவனை அ
பேட்சித்தல்; சுவீசேஷத்தைப் பிரசித்தப்படுத்த
தப்பவல் பிரயாசப்படல்: யெ. தன்னொழிவை
நிருணைத்தல்.

பூயிக்குரிய கூடாரமாகிய நம்முடையவீடு இ
டிந்துபோகும்பொழுது, கையாற்செய்யப்படா
மல் தேவன் செய்த நித்தியவாசஸ்தலமாகிய ஓ
ருவீடு பரமண்டலத்தில் நமக்குண்டென்று நாம்
உ அறிந்திருக்கிறோம்.—பரமண்டலத்திலுள்ளநம்மு
டைய வீட்டைத்தரித்துக்கொள்ளுகிறதற்கு அ
கூ பேட்சித்து, இதிற்பெருமூச்சுவிடுகிறோம்.—வஸ்
திரந்தரிக்கப்பட்டவர்களாயிருந்தால் நிருவாணி
ச களாய்க் காணப்படோம்.—இந்தக் கூடாரத்திலி
ருக்கையில் நாம் பாரஞ்சுமந்து, பெருமூச்சுவிடு
கிறோம்: நாம் இதை நீங்கவேண்டுமென்றுவரும்
பாமல், மரணஞ்சேவனூல் விழங்கப்படும்பொ
ருட்டு, அதைத்தரித்துக்கொள்ள வாஞ்சையாய்
டு ருக்கிறோம்.—இதற்கு நம்மை ஆயத்தப்படுத்தி
னவர் தேவனே, ஆவியென்னும் அச்சாரத்தை
க யும் நமக்குத்தந்தவர் அவரே.—ஆகையால் இந்
தச்சரீரத்தில் வாசமாயிருக்கையில் நாம் தரிசித்

து நடவாமல் விசுவாசித்து நடக்கிறதினால்,—
கர்த்தாவைச் சேராதவர்களாயிருக்கிறோமெ
ன்றறிந்தும், எப்பொழுதும் தைரியமுள்ளவர்க
ளாயிருக்கிறோம்.—நாம் தைரியமுள்ளவர்களா
யிருந்து சரீரத்தைவிட்டு நீங்கவும், கர்த்தரு
டன் சேர்ந்திருக்கவும் அதிகவிரும்பமாயிருக்கி
றோம்.—இனிமியத்தம் நாம் சரீரத்திலிருந்தா
கும், இவ்வாவிட்டாலும் அவரால் அங்குகரிக்கப்
பட்டவர்களாயிருக்கப்பிரயாசப்படுகிறோம்.—
சரீரத்தில் நாம் செய்த நன்மைக்காவது, தீமைக்
யெ காவது தக்கபலனைப்பெறும்படி, நாம் அனைவ
ருங் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்குமுன்பாக
க வெளிப்படவேண்டும்.—ஆதலால் கர்த்தரு
யெ க டைய பயங்கரத்தை அறிந்து, மனுஷரைப்போ
திக்கிறோம்; இப்படித் தேவனுக்கு முன்பாக
விளங்கப்பட்டிருக்கிறோம்; உங்கள்மனதிலும்வி
ளங்கப்பட்டிருக்கிறோமென்று நான் நம்புகிறே
ன்.—இதினால்நாங்கள் எங்குகரித்தல்எங்குகளைத்தி
யெ நும்பவும் மெய்ச்சுக்கொள்ளாமல், இருதயத்தினூ
ல்லல், வெளிவேஷத்தினூல் மேன்மைபாராட்டு
கிறவர்களுக்கு எதிரே நீங்கள் எங்குகளைக்குறித்து
மேன்மைபாராட்டுவதற்கு ஏது உண்டாக்குகி
றோம்.—நாங்கள் மதிக்கெட்டவர்களானால் அது
யெ க தேவன் நிமித்தமும், தெளிந்த புத்தியான்களா
னூல், அது உங்கள் நிமித்தமுமாயிருக்கும்.—கி
யெ ஷ நிஸ்துவின் அன்பு எங்குகளெருக்கி எவகின்
றது; ஒருவர் எல்லார் நிமித்தமும் மரித்திருக்க,
எல்லாரும் மரித்தாராகினென்றும்,—சேவித்திருக்க
யெ டுவர்கள், இனித்தங்களுக்கென்று சேவிகாமல், தங்
களுக்காக மரித்துத் திரும்ப எழுந்தவருக்கென்
று சேவிக்கும்படி, அவர் எல்லார் நிமித்தமும் மரித்
தாரென்றும் நிதானிக்கிறோம்.—ஆதலால் இது
யெ க முதற்கொண்டு நாங்கள் ஒருவனையும் மாபிசத்
தின்படி அறியோம்: நாம் கிறிஸ்துவையும்
மாபிசத்தின்படி முன் அறிந்திருந்தாலும், இ
னி ஒருபொழுதும் அவரை அறியோம்.—ஆத
யெ ளால் கிறிஸ்துவுக்குள்ளிருக்கிறவன் புதுச்சி
ருஷ்டியாயிருக்கிறான்: பழையவைகள் ஒழிந்து
போயின; எல்லாம் புதியவைகளாயின.—யே
யெ ஷ சுக்கிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்
மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊ
ழியத்தை எங்களுக்கு அருளிய தேவனால் இ
வையெல்லாம் உண்டாக்கப்படும்.—இவ்வீத
யெ க மாய்த் தேவன் உலகத்தாருடைய பாவங்களை
அவர்கள்மேற் சுமத்தாமல், அவர்களைக் கிறிஸ்து

(யெ) அதி.யெ.க. (யெ) ரோ.க.ய. உ.பேதுரு.க.ச. சவ்.யெ.யெ. (யெ) ரோ.அ.யெ.க. க.கொரி.க.யெ.யெ. (யெ) க.கொ
ரி.க.உ.க. கொலோ.க.உ.ச. உ.தீமோ.உ.யெ. அதி.க.யெ.க. (யெ) ரோ.எ.உ.உ. எ.பே.க.யெ.க. (யெ) ரோ.அ.உ.ச. எ.பி.
யெ.க.க. (யெ) மத்.டு.யெ. ரோ.அ.யெ.அ. க.பேதுரு.க.ச.க.—(டு) அதி. க.) யோபு.யெ.க. உ.பேதுரு.க.யெ.யெ. (உ)
ரோ.அ.உ.க. (க) வெளி.க.யெ.அ. (ச) க.கொரி.யெ.டு.டு.க.டு.ச. (டு) எசா.உ.க.உ.க. எ.பே.உ.யெ. ரோ.அ.உ.க. எ.பே.க.
யெ.ச. (ச) ரோ.அ.உ.ச.உ.டு. க.கொரி.யெ.யெ. எ.பி.யெ.க.க. (அ) பிலி.க.உ.க. (யெ) மத்.உ.டு.க.க.க.உ. ரோ.யெ.யெ.ரோ.
யெ.க. கலா.ச.எ. எ.பே.சு.எ. கொலோ.க.உ.ச.உ.டு. வெளி.உ.உ.யெ. (யெ) யோபு.க.உ.க. எ.பி.யெ.க.க. யூதா.உ.க.
அதி.ச.உ.(யெ) அதி.க.க. அதி.க.யெ.யெ. (யெ) அதி.யெ.க.யெ.யெ. (யெ) ரோ.டு.யெ.டு. (யெ) ரோ.க.யெ.யெ. க.கொரி.
க.யெ.க. கலா.உ.உ.யெ. க.தெச.டு.யெ. க.பேதுரு.ச.உ.(யெ) மத்.யெ.டு.யெ. யோவா.யெ.யெ. கலா.டு.க. பிலி.க.எ.அ.
கொலோ.க.யெ.க. யோவா.சு.சு.க. (யெ) ரோ.அ.க. கலா.க.யெ.டு.கலா.டு.க. எசா.சு.க.யெ.யெ.க. எ.பே.உ.யெ.டு. வெ
ளி.உ.க.டு. (யெ) ரோ.டு.யெ. எ.பே.உ.யெ.டு. கொலோ.க.உ.யெ. க.யோவா.உ.உ. (யெ) ரோ.க.உ.ச.உ.டு.

து வினாவுக்கு ஒப்புரவாக்கிக்கொண்டு, ஒப்புரவாக்குதலின் வாக்கை எங்களிடத்தில் ஒப்புயித்தார்.—ஆதலால் நாங்கள் சிறித்துவினியித்தந் தானுபதிகளாயிருந்து, தேவன், எங்களைக்கொண்டுவேண்டிக்கொள்வதுபோல, நாங்கள் சிறித்துவுக்குப் பிரதியாக, நீங்கள் தேவனோடு ஒப்புரவாக்குகளைன்று உங்களைவேண்டிக்கொள்ளுகிறோம்.—பாவத்தை அறியாதவராலே நாம் தேவனுக்கு முன்பாக நீதிமாண்களாக்கப்படும்படி, அவர் நமக்காக அவரைப்பாவமாக்கினார்.

கூ. அதிகாரம்.

க. பவுல் உண்மையாய்ச் சவிசேஷத்தைப் பிரசங்கித்தல்: ஸச. தேவபூசைக்காரருடன் சினேகிதம் பண்ணலாகாதெனக்காட்டல்.

நீங்கள் தேவனுடைய கிருபையைப்பலன்றதாய்ப்பொறுதபடி, உடன்பெலையாட்களாகிய நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.—
 உ “நற்சமயத்தில் உனக்குச்செவிகொடுத்து, இரட்சிப்பின்னத்தில் நான் உனக்குச் சகாயஞ்செய்தேன்,” என்று அவர் சொல்லியிருக்கிறார்: பாருங்கள், இப்பொழுதே நற்சமயம்; இப்பொழுதே இரட்சிப்பின்நான்.—எங்கள் ஊழியத்தைக்குற்றப்படுத்தத்தக்க காரணத்திற்கு நாங்கள் இடங்கொடாமல், மிருந்தபொறுமையுடனே,—கிலேசங்களையும், நெருக்கங்களையும், ஆபத்துகளையும்,—அடிகளையும், காலிலையும், கலகங்களையும், பிரயாசங்களையும், கண்விழிப்புகளையும், உபவாசங்களையும் அனுபவிக்கிறோம்.—சுத்தமும், அறிவும், நீடியபொறுமையும், தையையும், பரிசுத்தஆவியும், கபடமற்ற அன்பும்,—சத்தியவாக்கும், தேவனுடைய பராகிரமமும், வலதுபக்கத்திலும், இடதுபக்கத்திலும் நீதியாகியுத்த ஆயுதங்களும்,—கனமும், கனவினமும், தூர்கீர்த்தியும், நற்கீர்த்தியுமுள்ளவர்களாகவும், வஞ்சகரென்னப்பட்டவர்களாயினும் சத்தியமுள்ளவர்களாகவும்,—அறியப்படாதவர்கள் போன்றவர்களாயினும் அறியப்பட்டவர்களாகவும், மரித்தோரென்னப்பட்டவர்களாயினுஞ் சேவனுள்ளோராகவும், அடிக்கப்பட்டவர்களாயினுங்கொலை செய்யப்படாதவர்களாகவும்,—துக்கப்பட்டவர்களாயினும் எப்பொழுதுஞ்சந்தோஷத்தையுடையவர்களாகவும், தரித்திரராயினும் அநேகரைச் செல்வராக்கினவர்களாகவும், பொருளற்றவராயினுஞ் சருவத்திற்கும் அதிகாரிகளாகவுயிருந்து, இவையெல்லாவற்றினாலும் நாங்கள் எங்களைத் தேவனுடைய ஊழியக்காரரென்று

விளக்கக்காட்டுகிறோம்.—ஆ, கொரிந்தியரே, உங்களை நினைந்து, எங்கள் வாழ்திறக்கப்பட்டிருக்கின்றது, எங்கள் இருதயம் பூரிக்கின்றது.—நீங்கள் எங்களுக்குள் ஒடுங்கியிராமல் உங்கள் உள்ளத்திலே ஒடுங்கியிருக்கிறீர்கள்.—ஆதலால் ஈடா உங்களை நினைந்து விஸ்தாரமாய்க்களாகவென்று உங்களை என் பின்னகளைப்பாவித்துப் பேசுகிறேன்.—அவிசுவாசிகளுடன் ஒரு தகத்திற்பூட்டப்படாதிருப்பீர்களாக: நீதிக்கும் அநீதிக்குஞ்சம்பந்தமென்ன, இருளுக்கும் ஒளிக்கும் ஐக்கமென்ன.—சிறித்துவுக்கும் பீலியாலுக்கும் இயசைவுண்டா, அவிசுவாசியுடன் விசுவாசிக்குப்பங்குண்டா.—“நான் அவர்களுக்குள்ளே வாசம் உபண்ணுவேன், அவர்களுக்குள் உலாவுவேன்; அவர்களுக்குத் தேவனே, அவர்கள் எனக்குச் சனங்களாவார்கள்,” என்று தேவன் சொல்லியபிரகாரம், நீங்களே சேவனுடைய ஆலயம்; தேவனுடைய ஆலயத்திற்கும், விக்கிரகத்திற்குஞ்சம்பந்தமுண்டா.—“ஆதலால் நீங்கள் அவர்களிடத்திலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத்தொடராதிருக்கென்று கர்த்தர் சொல்லுகிறார்.—அப்பொழுது நான் உங்களை அங்கிகரித்துக்கொண்டு, உங்களுக்குப்பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குப்புத்திரரும், புத்திரிகளுமாவீர்களென்று சருவவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.”

எ. அதிகாரம்.

க. கொரிந்தியர் பரிசுத்தமுன்னவர்களாகும்படி, பவுல் அவர்களை உபதேசித்தல்: சிறித்துவினாவு அவர்கள் சவிசேஷத்தைப் பெற்றறினியித்தந் தனதுசந்தோஷத்தை வெளிப்படுத்தல்.

பிரியமானவர்களே, இவ்வித வாக்குத்தத்தங்கள் நமக்குண்டாயிருக்க, சரித்திலும் ஆத்தமத்திலுமுள்ள அசுத்தங்கள் முழுவதையும் நீக்கி, நம்மைச்சுத்திகரித்து, தேவனுக்குப் பயப்பட்டவர்களாய், பரிசுத்தத்தில் அதிகரிக்கக்கடவோம்.—எங்களை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை.—உங்களைக் குற்றவாளிகளாக்கும்பொருட்டாக நான் இப்படிப் பேசவில்லை: உங்களுடன் மரிக்கவும், சேவிக்கவும் எங்களிருதயங்களிலிருக்கிறீர்களென்று முன்னமே சொல்லியிருக்கிறேன்.—நான் மிருந்ததையிரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன், உங்களைக்குறித்து மிகவும்மேன்மைபாராட்டுகிறேன்: நான் மிகவும் ஆறுதலாயிருக்கிறேன், எங்களுக்கு

(உய) யோபு.கூ.உக. மல்.உ.எ. எபே.சு.யக. அதி.சு.க.(உக)சொ.இ.க.சு.க.யெ. கலா.கூ.ஸச. க.பேதரு.உ.உஉ, உச. க.யோவா.கூ.இ. ரோ.க.யெ.—(சு. அதி. க.) க.கொரி.கூ.க. அதி.இ.உய. எபி.யெ.யெ. (உ) சொ.சு.க.அ. (க) ரோ.யெ.யெ. (இ) அதி.யெ.உக. (எ) அதி.ச.உ. க.கொரி.உ.இ. அதி.யெ.ச. எபே.சு.யக.யெ. உ.திமோ.ச.எ. (க) அதி.ச.உ. க.கொரி.ச.க. சங்.யெ.யெ. (ய) க.கொரி.ச.க.(யெ)அதி.எ.க. (யெ) அதி.யெ.யெ. (யெ) க.கொரி.ச.யெ.(யெ)உபா.எ.உ.ச. க.கொரி.இ.க. க.சாமு.இ.உ.க. க.இரா.யெ.உ.க. க.கொரி.யெ.உ.க. எபே.இ.எ.யெ. (யெ) க.கொரி.கூ.யெ. எபே.உ.உக.உ. எபி.கூ.சு. யாத்.உக.சு. இரே.கூ.கூ. எசேக்.கூ.உ.சு. சக.அ.அ. (யெ) சொ. இ.உ.யெ. வெளி.யெ.ச. (யெ) எரே.கூ.க.க. வெளி.உக.எ.—(எ. அதி. க.) அதி.சு.யெ.யெ. க.யோவா.கூ.க.(உ) அப்.உ.யெ.கூ.க.(க)அதி.சு.யெ.யெ. (ச) அதி.கூ.யெ. க.கொரி.க.ச. அதி.க.ச. பீலி.உ.யெ.

ருவந்திருக்கிற மிகுந்த உபத்திரவத்தில் பரிபூரண சந்தோஷப்படுகிறேன்.—நாங்கள் மக்கே தோனியாவில் வந்தபொழுது புறம்பே விரோதங்களும், உள்ளேபயங்கரங்களுமுண்டாக, எப்பக்கத்திலுந் துக்கத்தில் அகப்பட்டதினால் எங்கள் சீர்த்திற்கு இளைப்பாறுதல் சற்றுமில்லை.—ஆயினும் தாழ்மையானவர்களுக்கு ஆறுதல் செய்திருந்தேவன், தீந்துவந்ததினால் எங்களுக்கு ஆறுதல் செய்தார்.—அவன் வந்ததினாலேமாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்மேல் நீங்கள் கொண்ட மனப்பிரீதியையும், அவன் உங்களால் ஆறுதலடைந்த செய்தியையும் அவன் எங்களுக்குத் தெரிவித்ததினாலும் அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன்.—நான் நிரூபத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியும், அனுதாபப்படுகிறதில்லை: அந்தநிரூபஞ் சொற்பகாலமாயினும் உங்களைத் துக்கப்படுத்திற்றென்று நான் கண்டு அனுதாபப்பட்டிருந்தும்.—நீங்கள் துக்கப்பட்டதினால், மனத்திரும்புகிறதற்கேதுவாகத்துக்கப்பட்டதினியித்தமே இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்: தேவனுக்கேற்ற துக்கத்தை அனுபவித்தீர்கள், ஆதலால் நீங்கள் எங்களால் எவ்விதத்தினாலும் ஒருநஷ்டமுமடையவில்லை.—தேவனுக்கேற்ற துக்கம், இரட்சிப்பைத்தந்தும் கமில்லாத மனத்திரும்புதலைத்தோற்றுவிக்கும்: வெளக்கீதுக்கமோ மாணத்தை வருவிக்கும்.—பாருங்கள், நீங்கள் பட்டதாந் தேவனுக்கேற்றதுமான அந்தத்துக்கம், உங்களிடத்தில் எவ்வளவு விசாரமும், குற்றமீக்கலும், பிரியவீனமும், பயமும், வாஞ்சையும், பத்திவாராகியமும், தண்டனைத்தீர்ப்புமாகிய இவைகளைத் தோற்றுவித்தது; இந்தக்காரியத்தைக்குறித்து நீங்கள் உங்களைப் பரிசுத்தர்களென்பதற்குப் பூரணசாட்சியிட்டீர்கள்.—ஆதலால், அநியாயஞ் செய்தவனியித்தமும், அநியாயஞ்செய்யப்பட்டவனியித்தமும்ல்ல, தேவன் முன்பாக உங்களிடத்தில் நாங்கள் கொண்டிருக்கிற விசாரத்தை உங்களுக்கு வெளிப்படுத்துகிறதினியித்தமே அப்படி எழுதினேன்.—ஆதலால் உங்கள் ஆறுதலில் நாங்களும் ஆறுதலடைந்தோம்: விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலடைய, அவனுக்குண்டான சந்தோஷத்தினியித்தம் அதிகமாய்ச் சந்தோஷப்பட்டோம்.—அவனிடத்தில் உங்களைக்குறித்து மேன்மைபாராட்டினதினால் நான் வெட்கப்பட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச்சொல்லியபிரகாரம், தீத்துவுடனே நாங்கள் உங்களைக்குறித்து மேன்மைபாராட்டினதுஞ் சத்தியம்.—அன்றியும் நீங்கள் அனைவரும் கட்டளைக்கமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் அவனை உபச

ரித்ததை அவன் நினைக்கிறதினால், உங்களிடத்தில் அவன் வைத்திருக்கிற அன்புமேன்மேலும் அதிகரித்து வருகின்றது.—ஆதலால் நான் எவ்விதத்திலேயும் உங்களைக்குறித்துத் திடனாயிருக்கலாமென்று சந்தோஷப்படுகிறேன்.

அ. அதிகாரம்.

க. பிறர்செய்ததருமத்தைக்காட்டிக் கிறிஸ்துவின் அன்பினியித்தம் யெருஷலேமியிலுள்ள தரித்திரருக்கு உதவிசெய்யும்படி பவுல் கொரிந்தியரை வேண்டல்: ஐசு. தீத்துவையும் வேறொரு சகோதரனையும்புகழ்தல்.

சகோதரரே, மக்கேதோனியாவின் சபைகளுக்குத் தேவன் அருளியகிருபையை உங்களுக்கு அறிவிக்கிறேன்.—அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினால் சோதிக்கப்படுகையிற்கொடியதரித்திரராயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினால் அதிகஉதாரமாய்க்கொடுத்தார்கள்.—அவர்கள் தங்களாலானமட்டும், தங்கள் பத்திரங்குவேலாகவுங்கொடுக்கத் தான்கே மனதுதள்ளுவர்களாயிருந்தார்களென்பதற்கு நானே சாட்சி.—தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தர்களுக்குச் செய்யப்படும் தருமஊழியத்தின் பங்கையும் ஏற்றுக்கொள்ளும்படி, அவர்கள் எங்களைமிகவும்வேண்டிக்கொண்டார்கள்.—அவர்கள் செய்ய நான்கள் நம்பியிருந்தபடிமாத்திரமல்ல, அதற்கதிகமாய் முன்பு கர்த்தருக்கும், தேவனுடைய சித்தத்தின்படி, பின்பு எங்களுக்குத் தங்களைத்தாமே ஒப்பித்தார்கள்.—அதினால் தீத்து, நான் முன்ப்தொடங்கினபிரகாரமாக இந்தத்தருமகாரியத்தை உங்களிடத்தில் முடிக்கும்படி அவனை வேண்டிக்கொண்டோம்.—ஆதலால் விசுவாசம், வாக்குவல்லபம், அறிவு, பூரணசாக்கிரதை, எங்களிடத்தில் நீங்கள் வைத்த அன்பு என்னும் இவைகளில் நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத்தருமத்திலும் பெருகவேண்டும்.—இது கட்டளை யென்று நான் சொல்லுகிறதில்லை, பிறருடைய சாக்கிரதையினியித்தமும், உங்கள் அன்பின் உண்மையைப் பரிட்சிக்கும்பொருட்டுஞ் சொல்லுகிறேன்.—நம்முடைய கர்த்தராகிய யேசுசு கிறிஸ்துவின் கிருபையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினால் ஐசுவரியவாண்களாகும்படி, உங்கள் நிமித்தந்தரித்திரரானரே.—ஆதலால் செய்கிறதற்குமாத்திரமல்ல, ஒருவருஷத்திற்குமுன்னே ஆரம்பம் பண்ணவும் விருப்பமுள்ளவர்களாயிருந்த உங்களுக்கு இதைக்குறித்து நான் கொண்ட எண்ணம் இன்னதென்று சொல்லுகிறேன்.—செய்கிறதையும் இப்பொழுது நிறைவேற்றுங்கள்; தீர்மானிக்கிறதற்கு எப்படி உற்சாகமுண்டாயிருந்

(டு) அதி.உ.யு.க. அதி.ச.அ. உபா.க.உ.உ.டு. (சு) அதி.க.ச அதி.உ.யு.க. (அ) அதி.உ.ச. (ய) உசாமு.உ.உ.யு.க. மத். உசு.எடு. நீதி.யு.எ.உ.உ. (யஉ) அதி.உ.ச. (யு) ரோ.யு.டு.க.க. (யடு) அதி.சு.யு.உ. அதி.உ.க. பிலி.உ.யு.உ. (யசு) உ.தெச.க.சு.—(அ. அதி.உ.உ) ம.மு.யு.உ.ச.ச. (ச) அ.ப.யு.க.உ.க. ரோ.யு.டு.உ.டு.உ.சு. க.கொரி.யு.க.க.சு. (சு) வச.யு.எ. அதி.யு.உ.யு. வச.ச.யு.க. (எ) க.கொரி.க.சு. அதி.க.அ. (அ) க.கொரி.எ.க. (க) மத்.அ.உ.யு. பிலி.உ.க.எ. (ய) க.கொரி.எ.உ.டு. நீதி.யு.க.யு.எ. மத்.யு.ச.உ. க.தீமோ.க.யு.அ.யு.க. எ.பி.யு.க.யு. அதி.க.உ.

ததோ, அப்படியே உங்களுக்குண்டானவைகளிலெடுத்து நிறைவேற்றுவதற்கும் உற்சாகமுடைய உண்டாவதாக.—ஒருவனுக்கு மனவிருப்பமுண்டானால் அவன் தனக்கில்லாததிற்படியல்ல, தனக்குள்ளதிற்படி அங்கிகரிக்கப்படுவானே.—
 10. மற்றவர்களுக்கு இலகுவும், உங்களுக்குப் பாபமுண்டாகும்படியுக்கல்ல, சமமான நிலை உண்டாகும்பொருட்டாகவே:—“அதிகமாகச் சேர்த்துக்கொண்டவனுக்கு அதிகமும், குறைவாகச் சேர்த்துக்கொண்டவனுக்குக் குறைவுமில்லை,”
 11. என்று எழுதியிருக்கிறபிரகாரம்,—உங்களுடைய பரிபூரணம் அவர்களுடையவறுமையை நீக்குவதினாலும், இக்காலத்தில் அவர்களுடைய பரிபூரணம் உங்களுடைய வறுமையை நீக்குவதினாலும் இப்படிச் சம நிலையுண்டாயிருக்குமென்பது என்னுடைய அபிப்பிராயம்.—உங்களுக்காக இப்படிச்சாக்கிரதையாயிருக்கும்படி நீதிவின் இருதயத்தில் அருள்செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்.—நான்வேண்டிக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமாதிரியல்ல, அவன்தானே சாக்கிரதையாயிருந்து, தனது இஷ்டப்படிக்கு உங்களுடைய தீயனம் வந்தான்.—எல்லாச்சபைகளினாலும் சலிசேஷ ஊழியத்திலே புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனுடன் அனுப்பியிருக்கிறோம்.—அதுமாதிரியல்ல, அவன், கர்த்தருக்கே துதியுண்டாகும்படியாகவும், உங்கள் உதாரணம் விளக்கும்படியாகவும் எங்கள் ஊழியத்தினுள் சேர்க்கப்பட்ட தருமப்பொருளைக் கொண்டு போகையில் எங்களுடன் பிரயாணஞ் செய்வதற்குச்சபைகளால் தெரிந்து ஏற்படும்படி உடையவனுமாயிருக்கிறான்.—எங்கள் ஊழியத்தினுள் சேர்க்கப்படும் பூரணத்தைக்குறித்து ஒருவனும் எங்கள்மேற் குற்றஞ் சமத்தாதபடி,—உங்கர்த்தருக்கு முன்பாக மாதிரியல்ல, மனுஷருக்கு முன்பாகவும் நலமானவைகளை நடப்பிக்கொடுக்கிறதற்குச்சாவதானமாயிருந்து,—அநேககாரியங்களிற்சாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் அடிக் கடி கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள் மேலுள்ளமிருந்ததப்பிக்கையினால் யிகவும் அதிக சாக்கிரதையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனை அவர்களோடே அனுப்பினோம்.—நீத்துவைக்குறித்து விசாரித்தால், அவன் எனக்குக்கூட்டாளியும், உங்கள் நிமித்தம் என் உடன் வேலைக்காரனுமாயிருக்கிறென்றும், எங்கள் சகோதரர், சபைகளால் அனுப்பப்பட்டவர்களும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார் உசகனென்றுஞ் சொல்லுகிறோம்.—ஆனபடியினால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்து மேன்மைபாராட்டுவது தகுதியென்ப

தையும் அவர்களுக்கும், சபைகளுக்குமுன்பாக வெளிப்படுத்துங்கள்.

கூ. அதிகாரம்.

க. கொரிந்தியருள் தருமப்பணத்தைக் கொடுப்பதற்கு ஆயத்தமுள்ளவர்களென்று பவுல் அவர்களைப்புகழ்தல்: சு. தருமப்பணத்தைக் கொடுப்பதினாலுண்டாகும் பலனை நிரூபித்தல்.

பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்வதைக்குறித்து நான் அதிகமாய் உங்களுக்கு எழுதவேண்டியிருக்கிறது.—உங்கள் மனவிருப்பத்தை நான் அறிந்து, அகாயவிலுள்ளவர்கள் ஒருவருடித்துக்குமுன் ஆயத்தமாயிருந்தார்களென்று நான் மக்கே தோனியரிடத்திற் சொல்லி உங்களைப் புகழ்ந்தேன்; மேலும் உங்களிலுண்டான சாக்கிரதை அநேகரை எழுப்புகின்றது.—உங்களைக்குறித்து நாங்கள்சொன்ன புகழ்ச்சி இக்காரியத்தில் விருதாவாகாமல், நான் சொல்லியபிரகாரம் நீங்கள் ஆயத்தமாயிருப்பதற்கு உங்களுடத்திற் சகோதரரை அனுப்பினேன்.—என்னோடேவரும் மக்கே தோனியர் உங்களை ஆயத்தமில்லாதவர்களாகக் கண்டால், நீங்களல்ல, உங்களைத்திடமாய்ப்புகழ்ந்த நாங்களே இலச்சையடைவோம்.—ஆகையால், முன் அறிவிக்கப்பட்டிருக்கிற உங்கள் தருமம் உலோபத்தனமாயல்ல, தராளமாயிருக்கும்படி அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச்சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன் அனுப்புவது அவசியமென்று நினைத்தேன்.—பின்னும் இதைச் சொல்லுகிறேன், சிறுகவிதைக்கிறவன் சிறுக அறுப்பான்; பெருகவிதைக்கிறவன் பெருகவே அறுப்பான்.—அவனவன் விசனமாயாவது, கட்டாயமாயாவதல்ல, தன்தன்மனவிருப்பத்தின்படி கொடுக்கக்கூடவன்; மனவிருப்பமாய்க் கொடுப்பவனிடத்தேவன் பிரியமாயிருக்கிறார்.—எல்லாவற்றிலும் எப்பொழுதும் நீங்கள் திருத்தியுள்ளவர்களாய், எவ்வித நற்கிரியைகளிலுஞ்சும் பூரணமுள்ளவர்களாயிருக்கும்படி, உங்களிடத்தில்தேவன் சகலவிதகிருபையையும் பெருகச் செய்யவல்லவராயிருக்கிறார்.—“அவன் வாரிஇறைக்கிறான்; தரித்திரருக்குக்கொடுக்கிறான்: அவன் நீதி என்மைக்கும் நிற்கும்,” என்று எழுதியிருக்கிறபடி,—விதைக்கிறவனுக்கு விதையையும், புகரிப்பதற்கு ஆகாரத்தையும் அளிப்பவர் உங்கள் விதையையும் அதிகமாய்ப்பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் பலனைவருத்திக்கச்செய்வாராக.—தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாகும்படி செய்விக்கும் மிகுந்த உதாரணத்தில், நீங்கள் எவ்விதத்தினுஞ் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்.—உங்களுடைய இரத்தக் கிருபையின் கிரியையபரிசுத்தர்களுடையகுறைவுகளை நிறைவேற்ற

(10) மாற். 10: 24, 25, 26. லூக். 10: 24. (11) யாற். 10: 24. (12) 1 கொ. 10: 24. (13) 1 கொ. 10: 24. (14) 1 கொ. 10: 24. (15) 1 கொ. 10: 24. (16) 1 கொ. 10: 24. (17) 1 கொ. 10: 24. (18) 1 கொ. 10: 24. (19) 1 கொ. 10: 24. (20) 1 கொ. 10: 24. (21) 1 கொ. 10: 24. (22) 1 கொ. 10: 24. (23) 1 கொ. 10: 24. (24) 1 கொ. 10: 24. (25) 1 கொ. 10: 24. (26) 1 கொ. 10: 24. (27) 1 கொ. 10: 24. (28) 1 கொ. 10: 24. (29) 1 கொ. 10: 24. (30) 1 கொ. 10: 24. (31) 1 கொ. 10: 24. (32) 1 கொ. 10: 24. (33) 1 கொ. 10: 24. (34) 1 கொ. 10: 24. (35) 1 கொ. 10: 24. (36) 1 கொ. 10: 24. (37) 1 கொ. 10: 24. (38) 1 கொ. 10: 24. (39) 1 கொ. 10: 24. (40) 1 கொ. 10: 24. (41) 1 கொ. 10: 24. (42) 1 கொ. 10: 24. (43) 1 கொ. 10: 24. (44) 1 கொ. 10: 24. (45) 1 கொ. 10: 24. (46) 1 கொ. 10: 24. (47) 1 கொ. 10: 24. (48) 1 கொ. 10: 24. (49) 1 கொ. 10: 24. (50) 1 கொ. 10: 24. (51) 1 கொ. 10: 24. (52) 1 கொ. 10: 24. (53) 1 கொ. 10: 24. (54) 1 கொ. 10: 24. (55) 1 கொ. 10: 24. (56) 1 கொ. 10: 24. (57) 1 கொ. 10: 24. (58) 1 கொ. 10: 24. (59) 1 கொ. 10: 24. (60) 1 கொ. 10: 24. (61) 1 கொ. 10: 24. (62) 1 கொ. 10: 24. (63) 1 கொ. 10: 24. (64) 1 கொ. 10: 24. (65) 1 கொ. 10: 24. (66) 1 கொ. 10: 24. (67) 1 கொ. 10: 24. (68) 1 கொ. 10: 24. (69) 1 கொ. 10: 24. (70) 1 கொ. 10: 24. (71) 1 கொ. 10: 24. (72) 1 கொ. 10: 24. (73) 1 கொ. 10: 24. (74) 1 கொ. 10: 24. (75) 1 கொ. 10: 24. (76) 1 கொ. 10: 24. (77) 1 கொ. 10: 24. (78) 1 கொ. 10: 24. (79) 1 கொ. 10: 24. (80) 1 கொ. 10: 24. (81) 1 கொ. 10: 24. (82) 1 கொ. 10: 24. (83) 1 கொ. 10: 24. (84) 1 கொ. 10: 24. (85) 1 கொ. 10: 24. (86) 1 கொ. 10: 24. (87) 1 கொ. 10: 24. (88) 1 கொ. 10: 24. (89) 1 கொ. 10: 24. (90) 1 கொ. 10: 24. (91) 1 கொ. 10: 24. (92) 1 கொ. 10: 24. (93) 1 கொ. 10: 24. (94) 1 கொ. 10: 24. (95) 1 கொ. 10: 24. (96) 1 கொ. 10: 24. (97) 1 கொ. 10: 24. (98) 1 கொ. 10: 24. (99) 1 கொ. 10: 24. (100) 1 கொ. 10: 24.

றுகிறதற்குமாத்திரமல்ல, அநேகர்தேவனை ஸ்தோத்திரிக்கிறதற்கும் மிகவும் உபயோகமாயிருக்கும். -அவர்கள் இவ்வழியத்தின் பிரமாணத்தைக் கண்டு, நீங்கள் கிறிஸ்துவின் சவிசேஷத்திற்கும் கீழ்ப்படுவதை அறிக்கையிடுவதினிமித்தமும், தங்களுக்கும் மற்றனைவருக்கும் கிடைத்த உதாரதருத்தினிமித்தமுந் தேவனைத் துதிப்பார்கள். -அவர்கள் உங்கள் நிமித்தம் பிரார்த்தனை பண்ணி, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் மேன்மையான கிருபையினிமித்தம் உங்கள் மெல் வாஞ்சையாயிருக்கிறார்கள். -தேவன் அருளின சொல்லிமுடியாத இந்த ஈவினிமித்தம் அவருக்கே ஸ்தோத்திரம்.

டு. அதிகாரம்.

க. பவுல் தான் குற்றமற்றவனென்று விரோதிகளிடத்திற் சொல்லல்: ஏ. பிறருடைய கிரியை தங்களுடையதென்று தங்களை மேன்மைபாராட்டுவதினிமித்தம் விரோதிகளேற்ற குற்றஞ்சுமத்தல்.

உங்களுக்குமுன்பாக இருக்கும்பொழுது தாழ்மையும், தூரத்திலிருக்கும்பொழுது உங்கள்மேல் தைரியமுமாயிருக்கிற பவுலாகிய நான், கிறிஸ்துவின் சாந்தத்தினாலும், தயையினாலும் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். -உங்களிடத்திலிருக்கிறபொழுது, எங்களைச் சீர்த்தின்படி நடக்கிறவர்களென்று எண்ணுகிற சிலருக்கு விரோதமாய்த் துணிவுகொள்வேனென்று நினைக்கிறதால், அந்தத்துணியோடே நான் தைரியமுள்ளவனாயிராதபடி செய்வீர்களாக. -நாங்கள் சீர்த்தோடே நடந்தும், சீர்த்தின்படியுத்தம்பண்ணுகிறதில்லை. -எங்கள் யுத்தஆயுதங்கள் மாமிசத்துக்கேற்றவைகளல்ல, துருக்கங்களை நிரூபலப்படுத்துவதற்குத் தேவனால் பலமுள்ளவைகளாயிருக்கின்றன. -அவைகளினால் நாங்கள், தருக்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமான எவ்விதமேட்டிமையையும் நிரூபலமாக்கி, எந்தச்சிந்தையையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச்சிறைப்படுத்துகிறவர்களாயிருந்து, நீங்கள் நிறைவாய்க் கீழ்ப்படிந்திருக்கும்பொழுது, எல்லாக் கீழ்ப்படியாமையும் ஏற்ற நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயிருக்கிறோம். -நீங்கள் வெளித்தோற்றமானவைகளைப் பார்க்கிறீர்களா; ஒருவன், தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பிக்கொண்டால் அவன், தான் கிறிஸ்துவுக்குரியவனெனதுபோல, நாங்களுக்கு கிறிஸ்துவுக்குரியவர்களென்று தன்னால்தோனே சிந்திக்கக்கடவன். -உங்களை நாசப்படுத்துவதற்கல்ல, பத்தியில் ஸ்திரிப்படுத்துகிற

தற்குக் கர்த்தர் எங்களுக்கு அருளிய அதிகாரத்தைக்குறித்து நான் சற்றே அதிகமாய்ப்புகழ்ந்தாலும் இலச்சைப்படுவதில்லை. -அவனுடைய கிருபங்கள் பாரமும், வலிமையுள்ளவைகள்; அவன் சீர்த்தோற்றம் பெலவீனம்: அவன் வாக்கோ அற்பமென்கிறார்கள். -நான் நிரூபிக்களால் உங்களைப்பயமுறுத்துகிறவனாகத் தோன்றாதபடிக்கு, -அப்படிச்சொல்லுகிறவன், தூரத்திலிருக்கும் வேளையில் நிரூபங்களின் வாக்கினால் நாங்கள் காணப்படுகிறதுபோல, சமீபத்திலிருக்கும்பொழுது கிரியையிலேயுட்காணப்படுவோமென்று சிந்திக்கக்கடவன். -தங்களைத் தாமே புகழுக்கிற சிலருடன் நாங்கள் எங்களைச்சரியாக்கவும், ஒப்பிடவுந்துணியோம்: தங்களாலே தங்களை அளந்து, தங்களுக்குள் தங்களை ஒப்பிடுகிறவர்கள் விவேகிகளல்ல. -அளந்து கொடாதவைகளைக்குறித்து நாங்கள் மேன்மைபாராட்டாமல், உங்களிடம் வரைக்கும் எட்டத்தக்கதாய்த் தேவன் எங்களுக்கு அளந்துதந்த அளவின்படி மேன்மைபாராட்டுகிறோம். -நாங்கள் உங்களிடத்தில்வந்து எட்டாதவர்களாய், அளவுக்குமிஞ்சுகிறதில்லை: நாங்கள் கிறிஸ்துவின் சவிசேஷத்தோடே உங்களிடத்திலும் வந்தோம். -அளவுக்குமிஞ்சிப்பிறருடைய வேலைகளுக்குட்பட்டு, மேன்மைபாராட்டோம்; -ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியடைந்திருக்கும் காலத்தில் உங்களுக்கு அப்படித்திலுள்ள இடங்களில் சவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், பிறருடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாதிருக்கவுந்தக்கதாக, எங்கள் அளவு உங்களால் மிகவும் பெருகுமென்று நம்பிக்கையாயிருக்கிறோம். -மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தாவைக்கு யெறித்தே மேன்மைபாராட்டக்கடவன். -தன்னைத் தான் புகழுகிறவனல்ல, கர்த்தாவினாற் புகழ்ப்படுகிறவனே உத்தமன்.

டுக. அதிகாரம்.

க. பவுல் தன்னைப்புகழ்தல் அவசியமெனக்காட்டல்: டக. தனதுவிரோதிகளிலுந் தன்னைச்சிறியவனாகாமற் கிறிஸ்துவினிமித்தந் தான்பட்டபிரயாசம், உபத்திரவம் இவைகளினாலேபெரியவனாகக்கல். நீங்கள் என்னுத்தியினத்தைச் சற்றேசகிப்பது நலமாகும்: எனக்குச் சகித்துமிருக்கிறீர்களே. -நான் உங்களைக்கற்புருடையகன்னிகையாக் கிறிஸ்து என்னும் ஒரே புகழ்நனுக்கு ஒப்பிக்கிறதற்கு நியமித்திருக்கிறபடியால், உங்களைக்குறித்துத் தேவரைக்கியமாய்க்கவலைப்படுகிறேன். -சருப்ப

(டுக) மத். டு. டக. எபி. டக. டக. (டுச) அதி. அ. க. (டுக) யாக். க. யெ. - (டு. அதி. க.) ரோ. டெ. க. வச. ய. அதி. டெ. டு. எ. க. (உ) க. கொரி. ச. உ. க. (ச) எபே. க. டக. க. தெச. டு. அ. க. தீமோ. க. டக. உ. தீமோ. உ. க. அப். எ. உ. க. கொரி. உ. ச. எரே. க. டு. (டு) க. கொரி. க. டக. (சு) அதி. டக. உ. ய. அதி. உ. க. (எ) யோவா. எ. உ. ச. க. கொரி. டச. க. எ. க. யோவா. ச. க. க. கொரி. க. உ. க. அதி. டக. உ. க. (அ) அதி. டக. ய. அதி. எ. ய. ச. (க) க. கொரி. உ. க. டு. அதி. டெ. டு. எ. க. க. கலா. ச. டக. க. கொரி. க. யெ. அதி. டக. க. (யெ) அதி. க. க. (டுக) வச. டு. (டுச) க. கொரி. க. டு. ய. (டுக) ரோ. டு. உ. ய. (யெ) ஏசா. சு. டு. டக. க. கொரி. க. க. க. (யெ) நீதி. உ. எ. உ. ரோ. உ. உ. க. க. கொரி. ச. டு. - (டுக. அதி. உ.) கலா. ச. யெ. ய. ஒசி. உ. ய. க. உ. க. கொரி. ச. யெ. கொலோ. க. உ. லேவி. உ. க. டக. (க) அதி. க. ச. யோவா. அ. ச. ச. எபே. க. உ. ச. கொலோ. உ. ச. அ. யெ. க. தீமோ. க. க. எபி. டக. க. உ. பதேரு. க. யெ.

மானது தன்னுடைய சூதினால் ஏவாளைவஞ்சித்த பிரகாரம், உங்கன்மனக் கிறிஸ்து விண்மேலுள்ள நேர்மையை விட்டு விலகிக்கெடுக்கப்படுமென்று அஞ்சுகிறேன்.—வந்திருக்கிறவன், நாங்கள் பிரசங்கியாத வேறொரு சுவையைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்று வேறொரு ஆவியையும், நீங்கள் அங்கிகரிப்பாத வேறொரு சுவையையும் பெற்றீர்களானால் அவனை நன்றாய்ச்சிக் கிரீசர்கள்.—யிசுவும் பிரதான அப்போஸ்தலரில் நான் எவ்வளவாயினும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.—நான் வாக்கிலே கல்லாதவனாயிருந்தும், அறிவில் அப்படிப்பட்டவனல்ல; எல்லாவிதங்களிலும் உங்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறேன்.—நீங்கள் உயர்த்தப்படும்படி என்னைத்தானேதாழ்த்தி, தேவன் அருளிய சுவையேந்தைக்கைமாரின்று உங்களுக்குப் பிரசிக்கப்படுத்தினதின்றும் மறந்து செய்தேன்.—உங்களுக்கு ஊழியஞ் செய்யும்பொருட்டு, மற்றச் சபைகளிடத்திற் சம்பளத்தைப் பெற்று, அவர்கள் பொருளை அபகரித்தேன்.—நான் உங்களிடத்திலிருந்து குறைவுப்பட்ட சமயத்தில், ஒருவர்மேலும் நான் பாரமேற்றவில்லை: மக்கேதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்: எவ்விதத்திலேயும் உங்கன்மேல் ஒருபாரமும் ஏற்றப்படாது பார்த்தேன், இன்னும் அப்படிச் செய்தேன்.—அகாய நாட்டின் திசைகளில் இரத்தப்புகழ்ச்சி என்னை விட்டு நீங்குவதில்லையென்று, என்னிலுள்ள கிறிஸ்து விண் சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.—எதினாலே; நான் உங்களை நேசிக்கா உடததினாலேயா; தேவன் அறிவார்.—மேலும் தங்களை மேன்மைபாராட்டுகிறதினால் எங்களைப் போலக் காணப்படச் சமயம் தேடுகிறவர்களுக்குச் சமயமற்றுப்போகும் பொருட்டாக, நான் இப்படிச் செய்தேன்; பின்னும் இப்படிச் செய்தேன்.—அவர்களே கள்ள அப்போஸ்தலர், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்து விண் அப்போஸ்தலரின் வேடிக்கை மாத்திரம் தரிக்கிறார் யசர்கள்.—அது ஆச்சரியமல்ல; சாத்தானும் ஒளியுள்ள தூதனுடைய உருவத்தை எடுப்பானே.—ஆதலால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரர்போன்ற உருவத்தை எடுப்பது மகா பெரியகாரியமல்ல, அவர்களுடைய முடிவு அவ ரவர்கிரியைக்கேற்றதாயிருக்கும்.—பின்னும் நான் இதைச் சொல்லுகிறேன், ஒருவனும் என்னைப் புத்தியினென்று எண்ணாதிருப்பானாக; எண்ணினால் நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி

என்னைப் புத்தியினனாகவாயினும் அங்கிகரித்துக் கொள்ளுங்கள்.—இப்படித் தைரியமாய் மேன்மைபாராட்டுகையில் நான் சொல்லுகிறது கர்த்தரின் கட்டளை இல்லால், புத்தியினனைப்போலச் சொல்லுகிறேன்.—அநேகர் சீர்தந்தின்படி உயர் மேன்மைபாராட்டுகிறதால் நானும் மேன்மைபாராட்டுவேன்.—புத்தியுள்ள நீங்கள், புத்தியில்லாதவர்களை இனிதாய்ச் சிக்கிரீசர்கள்.—ஒருவன் உங்களைச் சிறைப்படுத்தினாலும், ஒருவன் உங்களைப் பட்டித்தாலும், ஒருவன் உங்களைப் பொருளை அபகரித்தாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலுஞ் சிக்கிரீசர்களே.—நாங்கள் பலவீனராக உங்களுக்கு வந்த கிந்தையைக் குறித்து நான் சுகிறேன். ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானே, நானும் அதிலே துணிவுள்ளவனாயிருக்கிறேன், நான் ஒரு புத்தியினனைப்போல இவ்வாக்குப்பேசுகிறேன்.—அவர்கள் எபிரேய உடரா, நானும் அப்படியே: அவர்கள் இலரவேலரா, நானும் அப்படியே: அவர்கள் ஆபிரகாயின் சந்தியாரா, நானும் அப்படியே.—அவர்கள் உக கிறிஸ்து விண் ஊழியக்காரரா, நான் அவர்களுக்கு மேற்பட்டவன்; நான் புத்தியினனைப் போலப்பேசுகிறேன், அவர்களிலும் நான் அதிக பிரயாசப்பட்டுள்ளேன்; எண்ணிறந்த அடிபட்டேன், பலமுறையுங் காலங்களில் வைக்கப்பட்டேன், அநேகந்தரம் மரணத்திற்குச் சமீபமானேன்.—பூதரிடத்தில் ஒன்றுகுறைவாக நம்ப உசு தடி ஐந்துதரம்பட்டேன்.—மூன்றுதரம் மிலாறு உடுகளினால் அடிக்கப்பட்டேன், ஒருதரம் கல்லா வெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் மோசப்பட்டேன், ஒரு இரவும் பகலும் ஆழியில் அமிழ்ந்தியிருந்தேன்.—அநேகந்தரம் யாத் உசு திரையிலும், கதிகளின்மோசங்களிலும், திருடராலுண்டான மோசங்களிலும், என்சயதே சத்தாரால்வந்தமோசங்களிலும், அந்நியதேசத்தாராலுண்டான மோசங்களிலும், நகரமோசங்களிலும், வனந்தரமோசங்களிலும், சமுத்திரமோசங்களிலும், கள்ளச்சகோதரர்மோசங்களிலும், பிரயாசத்திலும், கிலேசத்திலும், அடிக்கடி கண் உள விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அடிக்கடி உபவாசங்களிலும், குளிர்ச்சியிலும், நிருவாணத்திலும் நான் விட்டு வந்தேன்.—புது உறம்பே உண்டான இவைகளையன்றி, சகலசபைகளினாலுமுண்டாகும் கவலை என்னை நானோறும் நெருக்குகின்றது.—ஒருவன் பலவீனனானால் உக நானும் பலவீனனல்லவா, ஒருவன் இடறப்பட்ட

(ச) கலா.க.எ.அ. (டு) க.கொரி.யெ.யெ. கலா.உ.க. (சு) க.கொரி.க.யெ. எபே.க.ச. அதி.ச.உ. (எ) அப்.யெ.க. க.கொரி.க.ச.யெ. (க) அப்.உ.யெ.க. க.தெச.உ.க. உ.தெச.க.யெ.க. பிலி.ச.யெ.யெ.யெ. அதி.யெ.யெ.யெ.யெ. (ய) ரோ.க.க. க.கொரி.க.யெ. (யக) அதி.க.யெ.க. (யஉ) க.கொரி.க.யெ. (யக) அப்.யெ.உ.ச. ரோ.யெ.யெ. கலா.க. எ. பிலி.க.யெ. உ.பேதுரு.உ.க. க.யோவா.ச.க. வெளி.உ.உ. அதி.உ.யெ. பிலி.க.உ. தீ.க.யெ.யெ. (யச) கலா.க.யெ. (யடு) அதி.க.க. பிலி.க.யெ. (யசு) வச.க. அதி.யெ.உ.க.யெ. (யஎ) க.கொரி.எ.ச.யெ. அதி.க.ச. (யஅ) பிலி.க.க.ச. (யக) க.கொரி.ச.யெ. (யஉ) கலா.உ.க. (யஉ) அதி.யெ.க. பிலி.க.ச. (யஉ) அப்.உ.உ.க. ரோ.யெ.க. பிலி.க. (யஉ) க.கொரி.யெ.யெ. அப்.க.யெ.க. அதி.க.ச.யெ. க.கொரி.யெ.க.யெ.க. (யச) உபா.உ.க. (யடு) அப்.யெ.க. உ.உ. அப்.யெ.யெ.க. அப்.உ.எ.ச.க. (யசு) அப்.க.உ.க. அப்.யெ.க.யெ. அப்.உ.க.யெ.யெ. அப்.உ.க. அப்.யெ.க. (யஎ) அப்.உ.யெ.க. க.கொரி.ச.யெ.க. (யஅ) அப்.உ.யெ.யெ. ரோ.க.யெ. (யக) க.கொரி.யெ.க.

௧௩ டால் நான் பரிதாபப்படுகிறதில்லையோ.—நான் மேன்மைபாராட்டுவேண்டுமானால் என் பலவீனங்களைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்.—
 ௧௪ நான் பொய்சொல்லுகிறதில்லையென்று நம்முடைய கர்த்தரான யேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய நித்தியானந்த தேவன் அறிவார்.—
 ௧௫ தமஸுக நகரத்தில் அரேத்தா இராசாவின் சேலுபதி என்னைப்பிடிக்கவேண்டுமென்று, தமஸ்கியருடைய நகரவாசல்களின் காவலாளரை ஏற்படுத்திவைத்தபொழுது,—நான் ஒருகூடையோடே பலகணியினின்று மதில்வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத்தப்பினேன்.

௨௨. அதிகாரம்.

௧. பரமதரிசனங்களினாலும், விசேஷ உபத்திரவங்களினாலும் பவுல்தான் உண்மையான அப்போஸ்தலனென்று காட்டல்: ௨௧. பவுலும், தன்பட்டசத்தாரும் லாபத்தினியித்தமல்ல, கொரிந்தியரின் கண்மையினியித்தம் பிரயாசப்படல்.

மேன்மைபாராட்டுவது எனக்குத்தகுதியில்ல. ஆயினும் கர்த்தர் கொடுத்த தரிசனங்களையும் வெளிப்படுத்துதல்களையும் விவரிக்கிறேன்.—கிறிஸ்துவைப் பற்றிய ஒருவனை அறிந்திருக்கிறேன், அவன் பதினாலு வருஷத்திற்குமுன்னே மூன்றாம் வானம்வரைக்கும் ஏற்றப்பட்டான், அப்பொழுது அவன் சரீரத்திலிருந்தானோ, அதற்குப் புறம்பேயிருந்தானோவென்றறியேன்: அது தேவனுக்குத் தெரியும்.—இவன் பரதிசில் ஏற்றப்பட்டோ, மனுஷர் பேசக்கூடாததும், வாக்குக்கெட்டாததுமானவாக்கியங்களைக்கேட்டான்.—அப்பொழுது அவன் சரீரத்திலிருந்தானோ, அதற்குப் புறம்பேயிருந்தானோவென்றறியேன்: தேவன் அறிவார்.—இப்படிப்பட்டவனைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்: என்பலவீனங்களினாலேயன்றி, என்னைக்குறித்து வேறொன்றினாலும் மேன்மைபாராட்டேன்.—மேன்மைபாராட்ட நான்விரும்பினாலுஞ் சத்தியத்தைப்பேசவேன், ஆதலால் நான் புத்தியினர்களுக்குள் எண்ணப்ப்டேன்; ஆனாலும் ஒருவன் என்னிடத்திற்காண்பதற்கும், என்னிடத்திற்குக் கட்டபதற்கும் மோலாக என்னை மேன்மையுள்ளவனென்றெண்ணாதபடி, நான் பேசாமலிருக்கிறேன்.—
 ௪ அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளின் மேன்மையினியித்தம் அளவுக்குயிஞ்சு எண்ணாதபடி, என்னைக்குட்டுஞ் சாத்தானுடைய தூதனாகிய ஒருமுன்னு என்சரீரத்தில் தைத்திருந்தது.—அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் அதைக்

குறித்து வேண்டிக்கொண்டேன்.—அதற்கு அவர் என்னுடன், என்கிருபை உணக்குப்போதும்: பலவீனத்தில் என் பலம் சம்பூரணப்படுமென்றார். ஆதலால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் அமர்ந்து நிற்கும்பொருட்டாக, நான் மிகுந்த மகிழ்ச்சியோடே என் பலவீனங்களைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்.—அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்பொழுது பலவானாயிருக்கிறபடியால், கிறிஸ்துவின் மித்தம் பலவீனங்களிலும், நிர்தைகளிலும், வறுமைகளிலும், துன்பங்களிலும், இடுக்கங்களிலும் பிரியமாயிருக்கிறேன்:—மேன்மைபாராட்டுகிறதினால் நான் புத்தியினனானேன்; நீங்களே அதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள்: நான் பிரயோசனமில்லாதவனாயிருந்தாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவாகிலும் குறைந்தவனாயிராததால், உங்களால் நான் மெய்ச்சுக்கொள்ளப்பட நியாயமாயிருந்ததே:—அப்போல் உத்தலருக்குரிய அடையாளங்கள், உங்களுக்குள் எல்லாப்பொறுமையோடும், ஆச்சரியமான கிரியைகளோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும் நடப்பிக்கப்பட்டனவே.—நான் உங்களுள்மேலே சுமை ஏற்றாமலிருந்ததேயன்றி, மற்றச்சுமைகளுக்கு நீங்கள் எதிலேகுறைவாயிருந்தீர்கள்; இந்த அநியாயத்தை நீங்கள் எனக்குமன்னிக்கவேண்டும்.—பாருங்கள், மூன்றுதரம் உங்களுடத்தில்வர ஆயத்தமாயிருக்கிறேன்; உங்களுடையவைகளை யல்ல, உங்களுடையே நான் தேடுகிறபடியால் உங்கள்மேலே சுமை ஏற்றமாட்டேன்: பின்னைகள் பெற்றிருக்கல்ல, பெற்றார் பின்னைகளுக்குப்பொருளைக் கூட்டிவைப்பது கட்டமை.—நான் உங்களை எவ்வளவு அதிகமாக யுடுநேசிக்கிறேனோ, அவ்வளவு குறைவாய் நேசிக்கப்பட்டாலும், மிகவுஞ் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்தமங்களினியித்தம் என்னைச் செலவுபண்ணவும், செலவுபண்ணப்படவும்விரும்புகிறேன்.—அப்படியாகட்டும், உங்கள்மேல் நான் யுகபாரம் ஏற்றவில்லை: ஆகிலும் சூதள்ளவனாயிருந்து, உங்களைக்கப்பலத்தினுற் பிடித்தேன்.—நான் உங்களிடத்தில் அனுப்பினவர்களில் எவன்வழியாயாவது உங்களிடத்தில் ஆதாயத்தைப்பெற்றேனோ.—தீத்துவை உங்களிடத்திற் போகும்படி யானான் வேண்டி, அவனுடனே சகோதரன் ஒருவனை அனுப்பினேன். தீத்து உங்களிடத்தில் ஒரு ஆதாயத்தையாகிலுந் தேடினானோ, நாங்கள் ஒரு ஆவியையுடையவர்களும், நாங்கள் ஒருமார் கமுடையவர்களும் அல்லவா நடந்தோம்.—

(௧௩) அதி.௨௨.௫.௧௩, (௧௪) ரோ.௧.௨௨. அதி.௧.௨௬. கலா.௧.௨௨. க.தெச.௨.௫. ரோ.௧.௫. (௧௫) அப்.௧.௨௪.௨.௫.—
 (௨௨. அதி. ௨.) ரோ.௨.௧௪.௪. கலா.௧.௨௨. அப்.௨.௨௨. அப்.யச.௧. (௧) லூக்.௨.௧௪.௧. (௫) அதி.௨.௧௩. (௬) அதி.யி.௨. (௭) எசேக்.௨.௨.௨.௪. கலா.௧.௨.௨. யோபு.௨.௭. லூக்.௨.௧௩. (௮) உபா.௧.௨௧.—௨௭. மத்.௨.௧.௪.௪. (௯) அதி.௨.௧.௧௩. க.பேதுரு.௧.௨. (௧௦) ரோ.௫.௧. அதி.யி.௧.௪. (௧௧) அதி.யி.௧.௧.௨.௨. அதி.யி.௧.௧.௨.௨. கலா.௨.௧.௭. க.கொரி.௧.௭. எபே.௧.௨. (௧௨) ரோ.௨.௨.௨.௨. க.கொரி.௧.௨. (௧௩) க.கொரி.௧.௭. க.கொரி.௧.௨. (௧௪) அதி.யி.௧.௭. (௧௫) அதி.யி.௧.௭. அப்.௨.௨.௨.௨. க.கொரி.௧.௨.௨. (௧௬) க.கொரி.௧.௨.௨.௨. (௧௭) பிலி.௨.௨.௨. (௧௮) யோவா.௨.௨.௨. கொலோ.௧.௨.௨. உ.தீமோ.௨.௨. அதி.௧.௨.௨. (௧௯) அதி.௧.௨.௨. (௨௦) அதி.௧.௨.௨. (௨௧) அதி.௧.௨.௨. (௨௨) அதி.௧.௨.௨. (௨௩) அதி.௧.௨.௨. (௨௪) அதி.௧.௨.௨. (௨௫) அதி.௧.௨.௨. (௨௬) அதி.௧.௨.௨. (௨௭) அதி.௧.௨.௨. (௨௮) அதி.௧.௨.௨. (௨௯) அதி.௧.௨.௨. (௩௦) அதி.௧.௨.௨. (௩௧) அதி.௧.௨.௨. (௩௨) அதி.௧.௨.௨. (௩௩) அதி.௧.௨.௨. (௩௪) அதி.௧.௨.௨. (௩௫) அதி.௧.௨.௨. (௩௬) அதி.௧.௨.௨. (௩௭) அதி.௧.௨.௨. (௩௮) அதி.௧.௨.௨. (௩௯) அதி.௧.௨.௨. (௪௦) அதி.௧.௨.௨. (௪௧) அதி.௧.௨.௨. (௪௨) அதி.௧.௨.௨. (௪௩) அதி.௧.௨.௨. (௪௪) அதி.௧.௨.௨. (௪௫) அதி.௧.௨.௨. (௪௬) அதி.௧.௨.௨. (௪௭) அதி.௧.௨.௨. (௪௮) அதி.௧.௨.௨. (௪௯) அதி.௧.௨.௨. (௫௦) அதி.௧.௨.௨. (௫௧) அதி.௧.௨.௨. (௫௨) அதி.௧.௨.௨. (௫௩) அதி.௧.௨.௨. (௫௪) அதி.௧.௨.௨. (௫௫) அதி.௧.௨.௨. (௫௬) அதி.௧.௨.௨. (௫௭) அதி.௧.௨.௨. (௫௮) அதி.௧.௨.௨. (௫௯) அதி.௧.௨.௨. (௬௦) அதி.௧.௨.௨. (௬௧) அதி.௧.௨.௨. (௬௨) அதி.௧.௨.௨. (௬௩) அதி.௧.௨.௨. (௬௪) அதி.௧.௨.௨. (௬௫) அதி.௧.௨.௨. (௬௬) அதி.௧.௨.௨. (௬௭) அதி.௧.௨.௨. (௬௮) அதி.௧.௨.௨. (௬௯) அதி.௧.௨.௨. (௭௦) அதி.௧.௨.௨. (௭௧) அதி.௧.௨.௨. (௭௨) அதி.௧.௨.௨. (௭௩) அதி.௧.௨.௨. (௭௪) அதி.௧.௨.௨. (௭௫) அதி.௧.௨.௨. (௭௬) அதி.௧.௨.௨. (௭௭) அதி.௧.௨.௨. (௭௮) அதி.௧.௨.௨. (௭௯) அதி.௧.௨.௨. (௮௦) அதி.௧.௨.௨. (௮௧) அதி.௧.௨.௨. (௮௨) அதி.௧.௨.௨. (௮௩) அதி.௧.௨.௨. (௮௪) அதி.௧.௨.௨. (௮௫) அதி.௧.௨.௨. (௮௬) அதி.௧.௨.௨. (௮௭) அதி.௧.௨.௨. (௮௮) அதி.௧.௨.௨. (௮௯) அதி.௧.௨.௨. (௯௦) அதி.௧.௨.௨. (௯௧) அதி.௧.௨.௨. (௯௨) அதி.௧.௨.௨. (௯௩) அதி.௧.௨.௨. (௯௪) அதி.௧.௨.௨. (௯௫) அதி.௧.௨.௨. (௯௬) அதி.௧.௨.௨. (௯௭) அதி.௧.௨.௨. (௯௮) அதி.௧.௨.௨. (௯௯) அதி.௧.௨.௨. (௧௦௦) அதி.௧.௨.௨.

106 எங்கள் குற்றத்தை மறைக்கும்படி இவ்வீதமாய் உங்களிடத்திற் பேசுகிறோமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா, தேவனுடைய சமூகத்திற்கி ஸ்துவை சார்ந்து பேசுகிறோம்: பிரயமானவர்களே, உங்களைப் பத்தியில் ஸ்திரப்படுத்தும் பொருட்டு, சகலத்தையுஞ் செய்கிறோம்.— உய நான்வந்து உங்களை என்மனதுக்கு இசைந்தவர்களாகக்காணாமலும், உங்களுக்குநானும் உங்கள் மனதுக்கிசைந்தவளுக்கக் காணப்படாமலும் இருப்பேறேவென்றும், வாக்குவாதங்களும், பொறுமைகளும், குரோதங்களும், விவாதங்களும், புறங்கூறுதலும், கோட்சொல்லுதலும், இறுமாப்பு ம், கலகங்களுமுண்டாயிருக்குமோவென்றும்,— உக திரும்பவும் நான் உங்களிடத்தில் வரும்பொழுது என் தேவன் என்னைத் தாழ்மையப்படுத்தும்படி, முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர்தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும், வேசைமார்க்கத்தையும், காமவிகாரத்தையும் விட்டுமனந்திரும்பாமலிருப்பதைக் குறித்து நான் புலம்பவேண்டியதாயிருக்குமோவென்றும் அஞ்சுகிறேன்.

107. அதிகாரம்.

பாவத்தினிமித்தம் பவுல் அவர்களைக்கண்டித்தல். சபையார் தம்மைத்தாமே பரிட்சிக்கும்படி அவர்களை வேண்டல்: சாதாரண வாழ்த்துதல் சொல்லல்.

இந்த மூன்றாம் நான் உங்களிடத்தில் வருகிறேன். “எந்தக்காரியமும், இரண்டுமூன்றுசாட்சிகளின் வாக்கினால் ஸ்திரப்பப்படும்.”—நான் திரும்பவும் வரும்பொழுது தப்பவிடமாட்டேனென்று முன்னே பாவஞ் செய்தவர்களுக்கும், மற்றனைவருக்கும் முன்னமே சொன்னேன்; இப்பொழுது உங்களுக்குத்தரமாயிருந்தும் உங்களிடத்தில் இருப்பவனைப்போல இரண்டாந்தரமும் முன் அறிவித்தெழுதுகிறேன்.—என்னாலே கிறிஸ்துப் பேசுகிறதைக் குறித்துத் திருஷ்டாந்தத்தைத்தேகிறீர்களே, அவர் உங்களுக்குள்ளே பலவீனராயல்ல, வல்லவராயிருக்கிறார்.—அவர்பலவீனத்திறைநிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையிறை சீவித்திருக்கிறார். அவருக்குள் நாங்களும் அவருடன் பலவீனராயிருந்தும், தேவன் உங்களமேல் அருளும் வல்லமையினால் அவருடனே சீவிப்போம்.—உங்களுக்கு விசுவாசமுண்டோவென்று உங்களை ஆராய்ந்தறியுங்கள்; உங்களைத்தானே பரிட்சித்துப்பாருங்கள். நீங்கள் அங்கிகரிக்கத்தகாதவர்களல்லாதிருந்தால் யேசுக்கிறிஸ்து உங்களிடத்திலிருக்கிறாரென்று உங்களைத்தாமே அறிகிறதில்லையா, நாங்கள் அங்கிகரிக்கத்தகாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்.—நீங்கள் எவ்வளவாகிலும் ஒருநீங்கையுஞ் செய்யாதிருக்கும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன்.—நாங்கள் அங்கிகரிக்கத்தக்கவர்களென்று தோன்றுவதற்கல்ல, அங்கிகரிக்கத்தகாதவர்களுக்குள்ளே நாங்கள் எண்ணப்பட்டாலும், நீங்கள் நேர்மையானதைச்செய்யவேண்டுமென்பதே எங்கள் வேண்டல்.—சத்தியத்திற்கு விசுவாசமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு நேராகவே செய்வோம்.—நாங்கள் பலவீனராகும்பொழுது, நீங்கள் பலமுள்ளவர்களானால் சந்தோஷப்படுவோம்: நீங்கள் சீர்திருந்தும்படிக்கே எங்கள் வேண்டல்பண்ணுகிறோம்.—உங்கள் நாசத்திற்கல்ல, உங்களைப்பத்தியில் வளர்க்கிறதற்குக் கர்த்தர் எனக்கருளிய அதிகாரத்திற்கேற்க, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்பொழுது கண்டிதம் பண்ணாதபடி, உங்களுக்குத்தரமாயிருக்கையால் இவைகளை எழுதுகிறேன்.—கடைசியாக சகோதரரே, சந்தோஷமா யிருங்கள். சீர்திருந்தங்கள், ஆறுதலையடையுங்கள், எகசின்தையாயிருங்கள், சமாதானமாய் காள் விடுங்கள்; அப்பொழுது அன்புக்கும், சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்கன்பட்சத்திலிருப்பார்.—ஒருவரை ஒருவர் பரிசுத்தமுத்தத் தினால் வாழ்த்துங்கள்.—பரிசுத்தர்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல்செய்கிறார்கள்.—கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்தஆவியின் ஐக்கமும் உங்கள் அனைவரோடும் இருக்கக்கடவன. ஆமென்.

(106)அதி.௩.௨.ரோ.௧.௧. க.கொரி.ய.௧௧.(௨௨)க.கொரி.ச.௨௧.(௨௧)அதி.௨.௧.ச. அதி.௩.௨.௧.௧.க.கொரி.௩.௧.— (யு. அதி. ௧.) அதி.௩.௨.யச. எண்.௧௩.௧௩. உபா.யெ.௧. மத்.ய.அ.யச. யோவா.அ.யெ.எ.பி.ய.௨.அ.௨(௨)அதி.௩.௨. அதி.௩.௨.௧. அதி.௧.௨௧. (௧) மத்.௩.௨.௨. க.கொரி.௩.௧. அதி.௨.௨. க.கொரி.௧.௨. (ச) பிலி.௨.௧.௧.௧.பேதுரு. ௧.ய.௨. ரோ.௧.௧. அதி.௩.௧.௧. (௩) க.கொரி.ய.௧.௨.௨. ரோ.௨.௨. கலா.௧.யச. க.கொரி.௧.௨.௧.௧. (௧) அதி.௧.௧. (௧) க.கொரி.௧.௨. க.தெச.௧.௨. (ய) க.கொரி.௧.௨.௧. தீ.௧.௨. அதி.௩.௨. (யு) ரோ.௩.௨.யச.ய.௨. க.கொரி.௧.௨. பிலி.௨.௧.௧.பேதுரு.௧.௨. ரோ.ய.௩.௧. (ய௨) ரோ.யச.யச. க.கொரி.யச.௨.௨. க.தெச.௩.௨.௧.௧.பேதுரு.௩.௧. (யச) ரோ.யச.௨.௧. பிலி.௨.௧.

கலாத்தியருக்கெழுதிய நிருபம்.

க. அதிகாரம்.

க. பவுல் சவிசேஷத்தைக் குறித்தல்: க. கலாத்தியர் கிறிஸ்துவின் சவிசேஷத்தைத் தள்ளுவதினால் ஆச்சரியப்படல். அவர்கள் கொண்ட விபரீத உபதேசத்தைக் கண்டித்தல்: டக. சவிசேஷமும், அப்போஸ்தலப்பட்டமும் தேவனால் தனக்குக்கிடைத்ததென்று சொல்லல்.

மனுஷரினின்றும்ல்ல, மனுஷனாலும்ல்ல, யேசுக்கிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிவிருந்து எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனான பவுலாகிய நானும்,—என்னுடனிருக்கிற எல்லாச்சகோதரரும், கலாத்தியசபைகளுக்கு எழுதிக்கொள்வது:—பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையுஞ்சமாதானமுண்டாக்கக்கடவன.—நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படி, இம்மையிலுள்ள தீமையான பிரபஞ்சத்தினின்றும் நம்மை விடுவிக்கும்பொருட்டு, நமது பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புத்தவருக்கு,—சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென்.—கிறிஸ்துவின் கிருபைக்குள் உங்களை அழைத்தவனை நீங்கள் இவ்வளவு சிக்கிரத்தில் விட்டு, வேறொரு சவிசேஷத்திற்குத்திரும்பினதினால், நான் ஆச்சரியப்படுகிறேன்.—இப்படி வேறொன்றில்லை; ஆகிலும் உங்களைக்கலக்கி, கிறிஸ்துவின் சவிசேஷத்தைப்புரட்ட விரும்புகிறவர்கள் சிலருண்டு.—நாங்கள் உங்களிடத்திற் பிரசங்கித்த சவிசேஷத்தையன்றி, வேறொரு சவிசேஷத்தை உங்களிடத்தில், நாங்களாகிலும், வானத்திலிருந்துவருகிற தூதனாகிலும் பிரசித்தப்படுத்தினால் சபிக்கப்பட்டவர்களாயிருக்கக்கடவோம்.—நீங்கள் அங்கிகரித்த சவிசேஷத்தையன்றி, வேறொரு சவிசேஷத்தை உங்களிடத்தில் ஒருவன் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருப்பானாகவென்று நாங்கள் முன் சொல்லியபிரகாரம்நான்றிருப்பவுஞ்சொல்லுகிறேன்.—இப்பொழுது நான் மனுஷரையோ, தேவனையோ நாடுகிறேன், அல்லது மனுஷரைப்பிரியப்படுத்துகிறேனா; நான் மனுஷரைப்பிரியப்படுத்தப் பார்த்தேனானால் நான் கிறிஸ்துவக்

கு ஊழியக்காரனாயிருக்கக்கூடாது.—சகோதர யெசு, என்னும் பிரசங்கிக்கப்பட்ட சவிசேஷம், மனுஷருக்கேற்றபடியல்லவென்று நான் உங்களிடத்தில் நிச்சயத்துச்சொல்லுகிறேன்.—அதை உடனான் யேசுக்கிறிஸ்துவின் வெளிப்படுத்தலாலன்றி, எந்தமனுஷனாலும் பெற்றதும், போதிக்கப்பட்டதுமில்லை.—நான் முன் நடந்தவிடங்களின்மீது நீங்கள் கேள்விப்பட்டீர்கள், யூதமார்க்கத்தானாயிருந்தபொழுது தேவனுடைய சபையை மிகவுந்துன்ப்படுத்தி அதைப்பாழாக்கி,—நான் என்முன்னோரின்பாரம்பரை யிசுமுறைமைகளைச்சார்ந்து மிகுந்த பத்திவைவாக்கிய முன்வளனாகி, என்தேசத்தாரில் என்வயதுள்ள அநேகரிலும், யூதமார்க்கத்திலுந் தேறினவனானேன்.—ஆனாலும் என் தாயின் கருப்பமுதல் மிகு என்னைப்பிரித்தெடுத்து, தமதுகிருபையினால் அழைத்த தேவன்,—அந்நிய தேசத்தாரிடத்தில் யெசு தமதுகுமாரனைச் சவிசேஷமாய்ப் பிரசங்கிக்கும் பொருட்டாக,—அவரை எனக்கு வெளிப்படுத்தி தந்திருவுளங்கொண்டவேளையில், நான் மாமிச இரத்தத்தோடே ஆலோசனைபண்ணாமலும், எனக்குமுன் ஏற்பட்ட அப்போஸ்தலரானவர்களிடத்தில் யெசுவேலேமுக்குத்திரும்பாமலும் அரபியாவுக்குப்புறப்பட்டுப்போய், பின்புதமஸ்குவுக்குத்திரும்பிவந்தேன்.—மூன்று வருஷங்களுக்கு முன்பு பேதுருவைப்பார்த்தறியும்படி யெசுவேலேமுக்குப்போய், அவனிடத்திற் பதினான்று நாள் தங்கினேன்.—கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவனையும் நான் காணவில்லை.—பாருங்கள், உடனான் உங்களுக்கு எழுதுகிற இந்தச் சங்கங்களில் ஒன்றும் பொய்யல்லவென்று தேவசமுக்கத்தில் உங்களுக்குச்சொல்லுகிறேன்.—பின்பு ஆரிய, உகிலீக்கியா தேசங்களின் புறங்களில் வந்தேன்.—அக்காலத்தில் யூதேயாதேசத்திலுள்ள கிறிஸ்துவின் சபையாருக்கு நான் அறிமுகமானவனல்ல.—முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவன், உடனான் அழித்தவசவாசத்தை இப்பொழுது பிரசித்தப்படுத்துகிறுனென்பதைமார்த்திரங் கேள்விப்பட்டீர்கள்.—அதினால் அவர்கள் என்னைக்கு உசரித்துத் தேவனைத் துதித்தார்கள்.

(க. அதி. க.) வச.யக.யெ. அப்.க.சு. தீத்.க.உ. அப்.உ.உச. (உ) பிலி.உ.உஉ. க.கொரி.யக.க. (க) ரோ.க.எ. (ச) மத்.உய்.உஅ. ரோ.ச.உச. தீத்.உ.யச. ஏசா.சு.இ.யெ. யோவா.யி.யக. எபி.உ.இ. க.யோவா.இ.யக. (சு) அதி.இ.அ. (எ) உ.கொரி.யக.ச. அப்.யி.க.உ.உச. அதி.இ.யி.யெ. (அ) க.கொரி.யக.உ.உ. (க) உபா.ச.உ. நீதி.க.ய.க. வெளி. உ.உ.யி.யி. (ய) க.தெச.உ.ச. க.சாமு.உ.ச.எ. மத்.உஅ.யச. க.யோவா.க.யக. க.தெச.உ.ச. யாக்.ச.ச. (யக) க.கொரி. யி.க. (யஉ) க.கொரி.யி.க.க. எபே.க.க. (யக) அப்.க.க. க.தீமோ.க.யக. அப்.அ.க. (யச) அப்.உ.உ.க. பிலி.க. ச. எரே.க.யச. மத்.யி.உ. மாற்.எ.இ. (யி) ஏசா.சு.க.க. இ. எரே.க.ச. அப்.க.யி. ரோ.க.உ. (யச) உ.கொரி. ச.சு. அப்.க.யி. ரோ.யக.யச. எபே.க.அ. (யெ) மத்.யச.யெ. க.கொரி.யி.க.யி. எபே.க.யெ. (யஅ) அப்.க.உ.ச. (யக) க.கொரி.க.க. மத்.யக.க.இ.மாற்.ச.க. (உய) ரோ.க.க. (உச) அப்.க.க.யி. (உஉ) க.தெச.உ.யச. ரோ.யக.எ.

கு ஏதுவாக அடைக்கப்பட்டவர்களாய், கியாயப்பிரமாணத்தின் கீழாக்கப்பட்டிருந்தோம்.—
 உச இவ்விதமாய் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு, கியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்து வினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாயிருந்தது.—விசுவாசம் வந்தபின்பு நாம் உககன் அந்த உபாத்திக்குக் கீழானவர்களல்ல.—நீங்கெல்லாரும் கிறிஸ்து யேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாக உளியிருக்கிறீர்கள்.—உங்களில் கிறிஸ்துவுக்குள் னாக எத்தனைபேர் ஞானஸ்நானம் பெற்றீர்களோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்த உபாத்திக்கொண்டீர்கள்.—இப்படியே யூதராகிலும், கிரேக்கராகிலும், பராதீனராகிலும், சயாதீனராகிலும், ஸ்திரியாகிலும், புருஷனாகிலும் நீங்களெல்லாரும் வேற்றுமையின்றிக் கிறிஸ்து யேசுவைக்குள் ஏசுமாயிருக்கிறீர்கள்.—அல்லாமலும் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களானால், நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரும், வாக்குத்தத்தத்தின் சந்தராமாயிருக்கிறீர்கள்.

ச. அதிகாரம்.

க. சுதந்தரரைப்போல உலகத்தவர்கள் கியாயப்பிரமாணத்திற்காகதீனராதல்: சு. புத்திரரானபின்பு அடிமையின்பணிவிடைசெய்யாதொழிதல்: டி. கலாத்தியரின் முந்தின அண்பப்புகழ்தல். அவர்களுடைய நன்மையை விரும்பல்: உக. கியாயப்பிரமாணத்திற்குஞ் சுவீசேஷத்திற்குமுண்டான வேற்றுமையை நிரூணித்தல். சுதந்தரன் எல்லாவற்றிற்கும் ஏசுமானராயிருந்தும், பாலகராயிருக்குங் காலமளவும் அவனுக்கும், அடிமையானவனுக்கும் ஒரு வித்தியாசமு உயில்லை.—பிதா குறித்தகாலம்வரைக்கும் அவன்போதகருக்கும், வீட்டகிகாரிகளுக்குங் கீழ்ப்பட்டிருக்கிறானென்று காண்சொல்லுகிறேன்.—
 கூ அப்படியே நாமும் பாலகராயிருந்தகாலத்தில், உலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம்.—காலம் நிறைவேறின பொழுது தேவன் தம்முடைய குமாரனை அனுப்பி, அவர் கியாயப்பிரமாணத்தின் கீழானவர்களை மீட்டுக்கொண்டு, —புத்திரசுவிகாரத்தை நமக்கருளும்பொருட்டாக ஸ்திரியினிடத்திற் பிறந்து, கியாயப்பிரமாணத்திற்குக்கீழானார்.—நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா பிதாவே, என்று கூப்பிடத்தக்கதாக, தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில்

அனுப்பினார்.—ஆதலால் நீ இனி அடிமை எய்யாயிராமற் புத்திரராயிருக்கிறாய்; புத்திரராயிருக்க, கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குச் சந்தரனுமாயிருக்கிறாய்.—நீங்கள் தேவனை அறியாமலிருந்தபொழுது, சபாவத்தின்படி தேவர்களை லாதவர்களுக்குத் தொண்டிசெய்பவர்களாயிருந்தீர்கள்.—நீங்கள் தேவனை அறிந்தபின்பு, அவ்வது தேவனால் அறிந்துகொள்ளப்பட்டபின்பு, அற்பமும் இழிவுமான வழிபாடுகளுக்கு மறுபடியும் திரும்புகிறதென்ன; மறுபடியும் திரும்பி அவைகளுக்கு அடிமைப்பட்டிருக்க விரும்புகிறதென்படி.—நீங்கள் தினங்கனையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் ஆசரிக்கிறீர்கள்.—நான் உங்கள்கிமித்தம் பட்ட வக பிரயாசம் வீணைப்போருமென்று உங்களைக் குறித்து அஞ்சுகிறேன்.—சகோதரரே, நான் உங்களை டி. உப்போலானபடியால், நீங்களும்என்னைப்போலாவீர்களாகவென்று உங்களை வேண்டுகிறேன்: நீங்கள் எனக்கு ஒரு அநியாயமுஞ்செய்யவில்லை.—முதலாந்தரஞ்சரிபலவீனத்தோடே உங்களிடத்திற் சுவீசேஷத்தைப் பிரசங்கித்தேனென்று அறிக்கிறிருக்கிறீர்கள்.—என் சரித்திலுள்ளபரிட்சையையே நீங்கள் அலட்சியம் பண்ணாமலும், அவமதியாமலும், என்னைத் தேவனுடைய தூதனைப்போலவும், கிறிஸ்து யேசுவைப்போலவும் ஏற்றுக்கொண்டீர்கள்.—ஆ, உங்களுக்குக்கிடைத்த ஆனந்தம் எவ்வளவு; நீங்கள் உங்க்கண்களைத் தோண்டி எனக்குக்கொடுக்கக் கமொனால் அப்படியுஞ்செய்வீர்கள், இதைக்குறித்து நானே உங்களுக்குச்சாட்சி.—உங்களுக்குச்சத்தியத்தைச்சொடுக்கென்னபடியினாலே நான் உங்களுக்குச்சத்துருவானேனே.—அவர்கள் உங்களுக்கு வைராக்கியப்பட்டவசத்தைக்காண்பிக்கிறார்கள், ஆகிலும் நன்மைக்கென்றல்ல; அல்லாமலும் அவர்கள் தங்களுக்கு நீங்கள் வைராக்கியப்பட்டசத்தைக் காண்பிக்கும்பொருட்டாய், என்னில் நின்று உங்களை நீக்க விரும்புகிறார்கள்.—நான் உங்களிடத்திலிருக்கிறசமயத்திலில்மாத்திரமல்ல, எப்பொழுதும் நன்மைக்கென்று வைராக்கியப்பட்டசமாயிருப்பது கலம்.—ஆ, என் டிகெடுபிள்ளைகளே, கிறிஸ்து உங்கள் உள்ளத்தில் உருக்கொள்ளும்வரைக்கும், திரும்பவும் பிரசுவவேதனைப்படுகிறேன்.—உங்களைக்குறித்துச் சந்தேகப்படுகிறதினால், நான் இப்பொழுதே உங்களிடத்திலிருந்து மறுவிதமாய்ப் பேசுவிரும்புகிறேன்.—கியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டி உக

(உச) மத். டி. டி. ரோ. டி. ச. கொலோ. உ. டி. எ. எ. பி. க. க. ய. அ. ப. ய. க. க. (உச) யோவா. க. டி. உ. ரோ. அ. டி. ச. ய. டி. டி. க. யோவா. க. க. க. (உச) ரோ. க. க. ரோ. டி. க. ய. ச. (உச) ரோ. டி. டி. க. கொகாரி. டி. டி. க. கொலோ. க. டி. யோவா. டி. டி. எ. பி. உ. டி. ச. ய. டி. க. (உச) ஆதி. உ. க. ய. டி. உ. ரோ. க. எ. எ. பி. ய. க. ய. ரோ. அ. டி. ச. எ. பி. க. டி.—(ச. அ. தி. க.) அ. தி. உ. ச. கொலோ. உ. அ. டி. எ. எ. பி. க. ய. (ச) அ. தி. ச. க. ய. தானி. க. உ. ச. மாற். க. ய. டி. எ. பி. க. க. மத். டி. டி. டி. டி. உ. உ. எ. (அ) மத். உ. டி. உ. எ. எ. பி. க. அ. தீ. உ. ய. ச. எ. பி. க. டி. உ. க. பெதுரு. க. ய. அ. ய. க. யோவா. க. டி. உ. எ. பி. க. க. யோவா. க. டி. ச. ரோ. க. க. பி. டி. உ. எ. எ. பி. உ. ய. ச. ஆதி. க. ய. டி. எ. ச. எ. ய. ச. மீகா. டி. க. மத். க. உ. உ. (ச) ரோ. டி. டி. (எ) ரோ. அ. ய. ச. ய. எ. (அ) எ. பி. உ. டி. உ. க. தெச. ச. டி. ரோ. க. உ. டி. க. கொகாரி. டி. உ. எ. பி. க. டி. உ. க. தெச. ச. க. (க) க. கொகாரி. அ. க. உ. தீ. மோ. உ. ய. க. ஆதி. க. க. கொலோ. உ. உ. ரோ. அ. க. எ. பி. எ. ய. அ. வ. ச. க. (ய) ரோ. டி. ச. கொலோ. உ. ய. க. (ய) அ. தி. உ. உ. க. தெச. க. டி. (ய) உ. கொகாரி. உ. டி. (ய) க. கொகாரி. உ. க. உ. கொகாரி. டி. க. ய. அ. தி. க. க. (ய) உ. சா. மு. டி. க. உ. எ. மல். உ. எ. ச. க. ய. உ. ஆ. மத். ய. ச. ய. க. தெச. உ. ய. க. (ய) அ. தி. உ. டி. டி. ச. (ய) ரோ. டி. உ. உ. கொகாரி. டி. க. உ. (ய) க. கொகாரி. ச. ய. டி. பி. லே. ய. யா. க். க. ய. அ.

ருக்கவிரும்புகிற நீங்கள், நியாயப்பிரமாணத்தைச் சிந்திக்கவில்லையா; எனக்குச்சொல்லுங்கள்.—ஒருவன் அடிமையானவளிடத்திற் பிறந்தவனும், மற்றொருவன் சுயாதீனமுள்ளவளிடத்திற் பிறந்தவனுமாகிய இரண்டுபுத்திரர் ஆயிரகா உக முக்குண்டென்று எழுதியிருக்கின்றது.—அடிமையானவளிடத்திற் பிறந்தவன் மாமிசத்தின்படி பிறந்தான்; சுயாதீனமுள்ளவளிடத்திற் பிறந்தவனோ வாக்குத்தத்தின்படி பிறந்தான்.—உச இவைகள் ஞானர்த்தமுள்ளவைகள்: இந்த இரண்டு ஸ்திரீகளும் இரண்டு உடன்படிக்கைகளேயாம்; சீனம் மலையில் இருந்து தோன்றிய ஒன்று, அடிமைத்தனத்துக்குச் சனிப்பிக்கின்றது, அது உடுவே ஆகார்.—ஆகாரென்பது அரபியாலிலுள்ள சீனம்மலை, அது இப்பொழுதிருக்கிறதும், தன் பிள்ளைகளோடே அடிமைப்பட்டிருக்கிறதமாகிய உச யெருஷலேமுகு ஒப்பாயிருக்கின்றது.—மேலுள்ள யெருஷலேமுகு சுயாதீனமுள்ளவன், உச அவன் நம்மெல்லாருக்கும் மாதா.—“பிள்ளை பறந்தமலையே, சந்தோஷப்பாடு; பிரசவவேளைப்படாதவனே, கெம்பீரமாய்ப்பாடி முழக்கமிடு: விவாகஞ்செய்த ஸ்திரீயைப்பார்க்கிலும் அநாதஸ்திரீக்கு அதிகபிள்ளைகளுண்டு,” என்றொழுதப்பட்டிருக்கின்றது.—இப்பொழுது சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்தின் உக பிள்ளைகளாயிருக்கிறோம்.—ஆனாலும் அக்காலத்தில் மாமிசத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனைத் துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடக்கின்றது.—எப்படியும் வேதம் என்னத்தைச்சொல்லுகின்றது; “இந்த அடிமையாகிய இவளையும், இவள் மகனையும் புறம்பே தள்ளிவிடு: இந்த அடிமையின் மகன் சுயாதீனமான ஸ்திரீயிடத்திற் பிறந்தபுத்திரனோடே உடன்குதந்தரையிருப்பது தகாத,” என்கின்றது.—சகோதரரே, இப்படி நாம் அடிமையானவளுக்கல்ல, சுயாதீனமானவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.

௫. அதிகாரம்.

க. விருத்தசேதனத்தினால் இரட்சிப்புத் தேடுவதை விலக்கல். ஒருவரோடொருவர் அன்பாயிருப்பது கடமையென்று சொல்லல்: யசு. மாமிசத்தின் கிரியைகளையும், ஆவியின் கிரியைகளையும் தெரிவித்தல்.

ஆதலால் கிறிஸ்து நமக்கேற்படுத்திய சுயாதீனமான நிலையில் ஸ்திரீப்பட்டு நில்லுங்கள், அடிமைத்தனத்தின் துகத்தில் திரும்பவும் பூட்டப்படாதிருப்பீர்களாக.—கேளுங்கள், நீங்கள் வி

ருத்தசேதனம் பண்ணிக்கொண்டால் கிறிஸ்து உங்களுக்குப் பிரயோசனமாயிராரென்று, பலவாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளுகிறவன் எவனும், நியாயப்பிரமாணமுழுவதையும் நிறைவேற்றக்கடனாயிருக்கிறானென்று திரும்பவுஞ்சாட்சியிடுகிறேன்.—நியாயப்பிரமாணத்தினாலே நீதிமன்களாகவிரும்புகிற நீங்கள், கிறிஸ்துவை விட்டுப்பிரிந்து, கிருபையினின்றும் விழுந்தீர்கள்.—ஆவியைக்கொண்டு, விசுவாசத்தினாலே நீதி கிடைக்குமென்று நாங்கள் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.—யேசு கிறிஸ்துவனிடத்திலே விருத்தசேதனமும், விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது; அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.—நன்றாய் ஒடினீர்களே; நீங்கள் சத்தியத்துக்குக் கீழ்ப்படியாதிருக்கும்படி உங்களைத் தடுத்தவன் யாவன்.—இந்தப்போதனை உங்களை அழைத்தவனில் உண்டாகவில்லை.—சிறிது புனிப்புள்ளமாய்ப்பிசைந்தமா முழுவதையும் உட்ப்பவண்ணும்.—நீங்கள் வேறென்றையுஞ் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் உங்களைக்குறித்துக் கர்த்தாவின் நம்பிக்கையாயிருக்கிறேன்: உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற தண்டனையைப் பெறுவானே.—சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கித்தேனெனாகில், இன்னுந்துன்பப்படவேண்டியதென்ன, அப்படிச் செய்தினால் சிலுவையின் இடறல் ஒழிந்துபோம்.—உங்களைக்கலக்கப்பண்ணுகிறவர்கள் சேதிக்கப் படுபவதால்வது.—சகோதரரே, நீங்கள் சுயாதீனமாயிருக்கும்படி அழைக்கப்பட்டீர்கள்; அந்தச்சுயாதீனத்தை மாமிச இச்சைக்காக அனுசரிக்காமல், அன்பினால் ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.—“உண்ணப்போலப் பிறனையும் நேசிப்பாயாக,” என்னும் இந்த ஒரேவாக்கையும் நிறைவேற்றினால், நியாயப்பிரமாணமுழுவதும் நிறைவேறும்.—நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்துப்படுத்தி சித்துவருகிறபடியினால், ஒருவரால் ஒருவர் நாசப்பட்டாதபடி எச்சரிக்கையாயிருங்கள்.—பிள்ளையும் நான் இதைச்சொல்லுகிறேன், நீங்கள் ஆவிக்கிசைய நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாமிச இச்சையைத் திருத்திப்படுத்தமாட்டீர்கள்.—மாமிசம் ஆவிக்குவிரோதமாகவும், ஆவி யெமாமிசத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கும்: இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருப்பதி

(உஉ) ஆதி. யசு. யெ. ஆதி. உக. உ. (உக) ரோ. க. எ. அ. ஆதி. யெ. யெ. எ. யெ. யெ. (உச) உபா. க. உ. (உச) ஏசா. உ. உ. எ. யெ. உ. உ. வெளி. க. உ. (உஎ) ஏசா. இ. ச. (உஅ) அப். க. உ. ரோ. க. அ. (உக) ஆதி. உக. க. ஆதி. இ. யெ. (கூ) ஆதி. க. அ. உ. ஆதி. உக. யெ. யோவா. அ. க. (கக) யோவா. அ. க. — (இ. ஆதி. க.) யோவா. அ. க. ரோ. க. யெ. க. பேதுரு. உ. யெ. அப். யெ. யெ. ஆதி. உ. ச. (உ) அப். யெ. க. (க) ஆதி. க. யெ. (ச) ரோ. க. க. க. உ. எ. யெ. யெ. (இ) ரோ. அ. உ. உ. உ. தீமோ. ச. அ. (சு) க. கொரி. எ. யெ. ஆதி. க. உ. கொலோ. க. யெ. க. தெச. க. உ. யாக். உ. யெ. உ. (எ) க. கொரி. க. உ. ஆதி. க. க. (அ) ஆதி. க. க. (க) க. கொரி. இ. க. (ய) உ. கொரி. உ. க. ஆதி. க. எ. உ. கொரி. யெ. (யக) ஆதி. க. உ. க. கொரி. யெ. க. கொரி. க. உ. (யஉ) யோச. எ. உ. கொரி. இ. யெ. அப். யெ. க. உ. (யகூ) க. கொரி. அ. க. க. பேதுரு. உ. யெ. உ. பேதுரு. உ. யெ. யூதா. ச. க. கொரி. க. யெ. (யச) மத். எ. யெ. யாக். உ. லேவி. யெ. யெ. மத். உ. க. ரோ. யெ. அ. க. (யசு) ரோ. க. யெ. க. பேதுரு. உ. யெ. (யஎ) ரோ. எ. யெ. யெ. உ. க.

னல், நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவை யெனைச் செய்யமாட்டீர்கள்.—ஆவியினால் நடத்தப் படுவீர்களானால், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்க் குழாநவர்களல்ல.—விபசாரம், வேசைமார்க்கம், உய அசுபத்தம், காமவிகாரம்,—விக்கிரகாராதனை, பில் விசுனியம், பகை, விவாதம், வைராக்கியங்கள், குரோதம், கலகம், பேதகங்கள், அவமார்க்கவ உக கள்,—பொறாமைகள், கொலைகள், வெறிகள், பேருணவு முதலியவைகளே மாமிசத்தின் கிரியைகளைன்று பிரத்தியட்சமாய் விளங்கும்; இவ் வித கிரியைகளைச் செய்பவர்கள் தேவனுடைய இராச்சியத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொல்லியபிரகாரம் இப்பொழுது உஉதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.—ஆவியின் களியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயை, நற்குணம், உண்மை, தாழ்ந்த சிந்தனை, இச்சையடக்கம்என்னும் இவைகளே.—உக இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிர உச மாணம் ஒன்றுமில்லை.—கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் தங்கள் சரீரத்தை அதின்பலவித ஆசைகளோடும், இச்சைகளோடு சிலுவையில் அறைந்த உடுதுவிட்டார்கள்.—நாம் ஆவியைக்கொண்டு சிவக்கிறபடியால், ஆவிக்கிசைய நடக்கக்கடவோம்.—உச வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவருக்கொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமையென்னாமலும் இருப்போமாக.

க. அதிகாரம்.

க. குற்றஞ்செய்த சகோதரரை மன்னிப்பது அவ சியமெனக்காட்டல்: க. போதகரை ஆதரிப்பதுஞ்சற்கிரியை செய்வதுங் கடமையென்று சொல்லல்: யக. விருத்தசேதனத்தை மதிக்காமல், பவுல் கிறிஸ்துவையே நன்முதித்து, அவரைக்குறித்து மேன்மைபாராட்டல்.

சகோதரரே, ஒருவன் குற்றத்தில் அகப்பட்டால், ஆவியைப்பெற்றிருக்கிற நீங்கள் தாழ்ந்த சிந்தனையோடே அவரைச்சீர்ப்பொருத்தப்பண்ணுவர்கள்; நீயுஞ்சோதிக்கப்பட்டபடி உன்னையே காத்துக் கொள்.—ஒருவனுடைய பாரத்தை ஒருவன் சுமந்து, இப்படிக்கிறிஸ்துவின் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.—ஒன்றுமில்லாதவன் தன்னைப்பெரியவனென்றெண்ணினால் தன்னைத்தான் வஞ்சிப்பானே.—அவனவன் தன் தன்கிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன், அப்பொழுது பிறனாலேயல்ல, தன்னாலே சந்தோஷப்படுவான்.—அவனவன் தன் தன் பாரத்தைச்

சுமப்பான்.—வேத உபதேசத்தைப் பெறுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பங்குகொடுக்கக்கடவன்.—நீங்கள் வஞ்சிக்கப் படாதிருப்பீர்களாக; தேவன் தம்மைப்பரிசாக சம்பண்ணுவோட்டார்: மனுஷன் விதைக்கிற தெதுவோ, அதையே அறுப்பான்.—தன் மாமிசத்துக்கென்று விதைக்கிறவன் மாமிசத்தினின்று அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியசீவனை அறுப்பான்.—நற்கிரியையைச் செய்வதில் இளைப்படையாமலிருப்போமாக: நாம் தனர்த்துபோகாதிருந்தால் தகுந்தகாலத்தில் அறுப்போம்.—ஆதலால் நமக்குக் கிடைக்குஞ் சமயத்துக்கிசைய யாவருக்கும், விசேஷமாக விசுவாசிகளாகிய வீட்டாருக்கும். நன்மைசெய்யக்கடவோம்.—என் சுயக்கையினால் உங்களுக்கு நான் இவ்வளவு ஒரு பெரியபத்திரத்தை எழுதினதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.—மாமிசத்தின்படி நற்கிர்த்தியைப்பெற விரும்புகிறவர்கள் கிறிஸ்துவின்னுடைய சிலுவையினியித்தந்துண்ப்படாதபடிமாத்திரமே, உங்களை விருத்தசேதனம்பண்ணுவீக்கியிருதியும் பிரயத்தினம்பண்ணுகிறீர்கள்.—விருத்தசேதனம்பெற்ற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக்கைக்கொள்ளுகிறதில்லை; ஆனாலும் அவர்கள் உங்கள் சரீரத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படி, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறீர்கள்.—நானோ, நம்முடைய கர்த்தராயிருக்கிற யேசுக்கிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தேயன்றி, வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக, அவரால் உலகம் எனக்குச் சிலுவையில், அறையுண்டிருக்கின்றது, நானும் உலகத்திற்கு அப்படியேயிருக்கிறேன்.—கிறிஸ்துவேயே சுவீனிடத்தில் விருத்தசேதனமாவது, விருத்தசேதனமில்லாமையாவது உதவாது, புதுச்சிருஷ்டியே பிரதானம்.—இந்தப்பிரமாதணத்தின்படி நடந்துவருகிறவர்களெவராகனோ, அவர்களுக்கும், தேவனுடைய இறைவேலருக்குஞ் சமாதானமும், இரக்கமுமுண்டாயிருக்கக்கடவன்.—இதுமுதல் ஒருவனும்என்னைவருத்தப்படுத்தவேண்டாம்: நான்என்சரீரத்தில் கர்த்தராகிய யேசுவின்னுடைய அடையாளங்களைத்தரித்திருக்கிறேன்.—சகோதரரே, நம்முடைய கயிர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருக்கக்கடவது. ஆமென்.

(ய)ரோ.க.யச.(யக)க.கொரி.க.க. எபே.டு.க. கொலோ.க.டு. யாக்.க.யச.யடு.(உக)க.கொரி.க.க.எபே.டு.டு. கொலோ.க.க.வெளி.உஉ.யடு.(உஉ)க.யோவா.யடு.உ.எபே.டு.க. கொலோ.க.யஉ. யாக்.க.யெ.ரோ.யடு.யச. க. கொரி.யக.எ.(உக)க.தீமோ.க.க.(உச)ரோ.க.க.பேதுரு.உயக.(உடு)ரோ.அ.ச.டு.(உச)பிலி.உக.—(க.அதி. க.)ரோ.யச.க.எபி.யஉ.யக.யாக்.டு.யக.க.கொரி.உயடு.க.கொரி.ச.உக.உ.தெச.க.யடு.உ.தீமோ.உ.உடு.க.கொரி. எ.டு.(உ)ரோ.யடு.க.க.தெச.டு.யச.யோவா.யக.யச.யடு.க.ச.யாக்.உ.அ.க.யோவா.ச.உக.(க)ரோ.யஉ.க.க.கொரி. அ.உ.உ.கொரி.க.டு.(ச)க.கொரி.யக.உஅ.உ.கொரி.யக.டு.லூக்.யஅ.யக(டு)ரோ.உ.க.க.கொரி.க.யு.(ச)ரோ.யடு. உ.எக.கொரி.க.யக.யச.(எ)க.கொரி.க.க.யோபு.யக.க.லூக்.யக.உடு.ரோ.உ.க.உ.கொரி.க.க.(அ)யோபு.ச.அ. நீதி.யக.யஅ.ஒசி.அ.எ.ரோ.அ.யக.யாக்.க.யஅ.(க)க.கொரி.யடு.டு.அ. உ.தெச.க.யக.மத்.உச.யக.எபி.க.க.யச.வெளி.உ.ய.(ய)யோவா.க.ச.க.தெச.டு.யடு.க.தீமோ.க.யஅ.தீ.க.யு.எபே.உ.யக.எபி.க.க.(யஉ)அதி.உ.ச.யச.பிலி. க.யஅ.அதி.டு.யக.(யச)பிலி.க.க.எ.அ.ரோ.க.க.(யடு)க.கொரி.எ.யக.கொலோ.க.யக.உ.கொரி.டு.யெ.(யக)சங். ராஉடு.டு.பிலி.க.யச.ரோ.உ.உக.பிலி.க.க.(யஎ)உ.கொரி.க.டு.கொலோ.க.உச.ய(ய)உ.தீமோ.ச.உஉ.பிலே.உடு.

எபேசியருக்கெழுதிய நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்துதல்: க. தேவன் விசுவாசிகளைத்தே ரிந்துகொள்வதைக்குறித்தல்: ஐ. இந்நதப்பரம இரகசியத்தை உணரும்படிக்குத் தேவனிட த்தில் ஞானத்தை வேண்டல்.

தேவனுடைய சித்தத்தின்படியே சுக்கிறி ஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசிலே கிறிஸ்துவே சவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தர்களுக்கெழுதிக்கொள்வ து:- நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமுண்டாகக் கடவன.—யேசுக்கிறிஸ்து மூலமாய்ப் பரமஸ்தானங்களில் பலவித ஞானவரங்களால் நம்மை ஆசீர்வதித்த தேவனும், நமது கர்த்தரான யேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய அருவருக்கு ஸ்தோத்திரமுண்டாவான்:—அவர் தமக்குமுன்பாக நாம் பரிசுத்தமுள்ளவர்களும், அன்பில் மாசற்றவர்களுமாகும்பொருட்டு, உலகத்தோற்றத்துக்குமுன் யேசுக்கிறிஸ்து மூலமாய் நம்மைத்தேரிந்துகொண்டபடியே,—அன்பராயிருக்கிறவருக்குள் தாம் நம்மேல்வைத்தருளின தமது கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,—நம்மைத்தமது தையுள்ள சித்தத்தின்படியே சுக்கிறிஸ்து மூலமாகத் தமக்குப் புத்திரசுவிசாரத்திற்கென்று முன்ருறித்திருக்கிறார்.—அவர் சகலவித ஞானத்தோடும், விவேகத்தோடும் நமக்குப்பெருகுப்படிசெய்தகிருபையின் ஐசுவரியத்தின்படியே—இவருடைய இரத்தத்தினால் நமக்குப்பாவமன்னிப்பாகியமீட்பு அருளுக்குள் உண்டாயிருக்கின்றது.—காலங்கள் பூரணமாகும்பொழுது உண்டாகும் நியமப்படி, அவர் வானங்களிலும் பூமியிலுமுள்ளவைகளைல்லாவற்றையுந் தலையாகிய கிறிஸ்துவின் கீழாகச் சேர்த்துக்கொள்ளுவாரென்று,—தமதுள்ளத்தில் நியமித்திருந்த பூரணசித்தத்தின் இரகசியத்தை எங்க

ளுக்குத் தெரிவித்தார்.—கிறிஸ்துவின் மேல் வசமுன் நம்பிக்கைவைத்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்பொருட்டு,—தமது சித்தத்தின் ஆலோசனைக்கேற்க எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படி முன்ருறிக்கப்பட்டு, அவர் மூலமாய்ச்சுதந்தரத்தைப்பெற்றோம்.—நீங்களும் பெறும்படி உங்கள் இரட்சிப்புக்குரிய சத்தியவாக்காகிய சுவீசேஷத்தைக்கேட்டு, அவர்மேல் விசுவாசம் வைத்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே முத்திரையிடப்பட்டீர்கள்.—அன்றியும் அவருடைய மகிமையின் புகழ்ச்சிக் யசகென்று கிரயத்தினால் கொள்ளப்பட்டவர்கள் மீட்புப்பெறும்வரைக்கும், இவரே நம்முடைய சுதந்தரத்திற்கு அச்சாரமாயிருக்கிறார்.—ஆனபடி ஐயினாலே கர்த்தராகிய யேசுவின் மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், எல்லாப்பரிசுத்தவான்கள்மேலுமுள்ள உங்கள் அன்பையும் நான்கேள்விப்பட்டபின்பு,—இடைவிடாமல் உங்க்கள் நிமித்தம் ஸ்தோத்திரம் பண்ணி, என் பிரார்த்தனைகளில் உங்களை நினைந்து,—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் தேவனும் மகிமையுள்ள பிதாவாயிருக்கிறவர், அவரை அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் வெளிப்படுத்தலையும் அளிக்கிற ஆவியை உங்களுக்கு அருளவேண்டுமென்றும்,—நம்மை அழைத்ததினால் நமதுக்குண்டாகும் நம்பிக்கையின்னதென்றும், தமது சுதந்தரத்திற்கு பரிசுத்தவான்களுக்கு நமது மகிமை பொருந்திய செல்வமின்னதென்றும்,—தாம் கிறிஸ்துவை மரித்தோரினின்றெழுப்பி, எல்லா ஆதிபத்தியத்திற்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும், இம்மைமறுமைகளிலும் போப்பெற்றிருக்கும் எந்தெந்த நாமத்திற்கும் மேலாய் அவருக்குக் கர்த்தத்துவத்தை அருளி,—பர உலமண்டலத்தில் தம்முடைய வலப்பரிசுத்திலவீற்றிருக்கும்படி செய்து,—எல்லாருக்குள்ளும் எல் உக

(க. அதி. க.) உ.கொரி.க.க. ரோ.க.உ. க.கொரி.ச.யெ. (உ) கலா.க.க. (க) க.பேதுரு.க.க. (ச) ரோ.அ.உ.அ. உ.தெச.உ.யுக. உ.தீமோ.க.க. யாத்.உ.இ. க.பேதுரு.க.க.உ.ய. லூக்.க.எ.க. கொலோ.க.உ.உ. தீத்.உ.யுக. (இ) ரோ. க.உ.ச. மத்.க.யெ. யோவா.க.க.இ. (சு) ரோ.அ.உ.க.யெ. யோவா.க.உ.உ. ரோ.அ.யெ. உ.கொரி.ச.யெ. கலா.ச.இ. க.யோவா.க.க. மத்.யெ.உ.ச. லூக்.யெ.உ.க.உ. க.கொரி.க.உ.க. (அ) அப்.உ.யெ.உ.அ. ரோ.க.உ.ச. கொலோ.க.யெ.ச. எபி.க.யெ. க.பேதுரு.க.யெ.யுக. வெளி.இ.க. ரோ.உ.ச. பிலி.ச.யுக. (க) கலா.ச.ச. எபி.க.உ. க.பேதுரு.க. உ.யெ. க.கொரி.க.உ.உ.உ.க. அதி.உ.யெ.ச. பிலி.உ.க. கொலோ.க.உ.யெ. (ய) ரோ.யெ.உ.இ. கொலோ.க.உ.ச. அதி.க. யெ. உ.தீமோ.க.க. (யெ) உ.தெச.உ.யெ. யாத்.க.யெ. (யெ) அப்.உ.யெ.க.உ. ரோ.அ.யெ. கொலோ.க.யெ. தீத்.க.எ. யாத்.உ.இ. க.பேதுரு.க.ச. எசா.ச.க.யெ.யெ. (யெ) யோவா.க.யெ. உ.கொரி.ச.எ. உ.கொரி.க.உ.உ. (யெ) உ.கொரி. க.உ.உ. லூக்.உ.க.உ.அ. ரோ.அ.உ.க. அப்.உ.யெ.உ.அ. க.பேதுரு.உ.க. (யெ) கொலோ.க.க. பிலே.ச. (யெ) ரோ.க. யெ. க.தெச.க.க. (யெ) யோவா.உ.யெ. கொலோ.க.க. கொலோ.உ.க. (யெ) பிலி.உ.க.யெ. எபி.க.ச. ரோ. அ.க.அ. கொலோ.க.யெ. அப்.உ.உ.ச.க.க. (உ) சவா.யெ.க. அப்.எ.இ.இ.க. எபி.க.க. (உ) கொலோ.க.யெ. எபி.உ.எ. ரோ.யெ.உ.இ. க.கொரி.யெ.யெ.உ.எ. அதி.ச.யெ. அதி.இ.உ.க.யெ. கொலோ.க.யெ.உ.ச. கொலோ.உ.க. க.கொரி.யெ.உ.ச. அதி.ச.யெ. கொலோ.க.யெ.

லாவற்றையும் பூரணப்படுத்துகிற அவருடைய பூரணசபையாகிய அந்தச் சரீரத்திற்குத் தலையான உடமுன்மையை அவருக்கருளி,—எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திய உக காலத்தில்,—கிறிஸ்துவில் வெளிப்படுத்தின தமது பராக் கிரமசத்துவத்தின் வல்லமைப்படியே, விசுவாசிகளாகிய நம்மிடத்தில் அவர் காட்டுந்தம்முடைய பராக் கிரமத்தின் மகத்துவமான வல்லமையின்னதென்றும் நீங்கள் அறியும்படி, உங்கள் ஞானக்கண்களைத் தெளிவிக்கவேண்டுமென்றும் நான் வேண்டித் தல்பண்ணுகிறேன்.

2. அதிகாரம்.

க. விசுவாசிகளின் சென்மசபாவத்தையும், கிருபையினால் அவர்களுடைய தன்மையையுமின்னதென்று காட்டல்: யக. கிறிஸ்துவினால் வரும் இரட்சிப்பை விவரித்தல்: உஉ. விசுவாசிகளைப் பரிசுத்த ஆலயத்துக்கு ஒப்பிடல்.

கீழ்ப்படியாத சந்தகியாரில் இப்பொழுது ஆளுகைசெய்து வருகிறதும், ஆகாயமண்டலத்திற் பராக் கிரமம்பெற்ற பிரபுவுமாகிய அந்த ஆவிக்கிசைய, —முற்காலத்தில் இப்பிரபஞ்சவழக்கத்தின்படி நடந்ததினால், அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்தவர்களாகிய உங்களை அவர் உயிர்ப்பித்தார்.—அவர்களோடே நாங்களெல்லாரும், முற்காலத்தில் எங்கள் மாயிசு இச்சைகளுக்கேற்ற நடந்து, மாயிசு முஞ்சிந்தையும் இச்சிக்கிறவைகளை நிறைவேற்றி, சபாவத்தின்படி மற்றவர்களைப்போலக்கோபாக்கினைக்குள்ளானவர்களாயிருந்தோம்.—இவ்விதமாய் நாம் அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்தும், இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன் தாம் நம்மேல்வைத்த தமது மிகுந்த அன்பினால்,—கிறிஸ்துவோடே நம்மை உயிர்ப்பித்தார், கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்.—கிறிஸ்துவேசுவக்குள் தாம் நம்மேல்வைத்த அனுக்கிரமமாகிய தமது கிருபையின் மிகுந்த ஐசுவரியத்தை வருங்காலங்களில் வெளிப்படுத்தும்பொருட்டு,—நம்மையுங் கிறிஸ்துவேசுவடனே எழுப்பி, பரமண்டலங்களிலுங் கூட இருக்கச்செய்தார்.—நீங்கள் கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களாலுண்டானதல்ல, தேவனுடைய ஈவு.—ஒருவனாகி

லும் பெருமைபாராட்டும்படி, இது கிரியைகளினாலுண்டாகவில்லை.—நாம்நற் கிரியைகளைச்செய்வதற்குக் கிறிஸ்துவேசுவினால் கிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம், அவைகளில் நடக்கும்படி அவர் முன்கூறு ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.—ஆகையால் மிகமுற்காலத்தில் சரீரத்தின்படி அந்நியராயிருந்து, சரீரத்திலே கையினால் செய்யப்படுகிற விருத்தசேதனம்பெற்றவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்று எண்ணப்பட்ட நீங்கள்,—அக்காலத்தில் கிறிஸ்துவைச் சேராதவர்களும், இவரவேலரின் காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கை இல்லாதவர்களும், இவ்வலகத்திலே தேவனற்றவர்களாயிருந்தீர்களென்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.—இப்பொய்கமுது கிறிஸ்துவேசுவக்குள் இருக்கிற நீங்கள், முன்னே தூரமாயிருந்தும், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.—அவரே நம்முடைய சமாதான காரணாகி, இருபட்சத்தாரையும் ஒருமைப்படுத்தி, பிரிவுபடுத்திய இடைச்சுவரை இடித்து,—கிரியாங்கவியினாலுண்டான புகையைத் தமது சரீரத்தினால் ஒழியப்பண்ணி, இப்படிச்சமாதானத்தைச்செய்ததினால், இருபட்சத்தாரையுந் தமக்குள் ஒரு புதியமனுஷுக்கிரஷ்டிசெய்வதற்கு,—சிலுவையினால் புகையை மகநாசப்படுத்தி, தேவனுடன் இருபட்சத்தாரையும் ஒரே சரீரமாக ஒப்புரவாக்கினார்.—தூரத்திலிருந்த உங்களிடத்திலும், சமீபத்திலுள்ளவர்களிடத்திலும் வந்து, சமாதானத்தைச்சுவீசேஷமாய்ப்பிரசுத்தப்படுத்தினார்.—இவ்விதமாக இருபட்சபட்சத்தாராகிய நாம், அவர் மூலமாய் ஒரே ஆவியினால் பிதாவினிடத்திற் செல்லும் வழியை அடைந்தோம்.—ஆதலால் நீங்கள் இனி அந்நியம்களும், பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாயிரும், தேவனுக்குரிய வீட்டாருமானீர்கள்.—அப்போல்தலரும், தீர்க்க உல்தரிசிகளுமானவர்களின் அஸ்திபாரத்திலே கட்டப்பட்டீர்கள், அதற்கு யேசுக்கிறிஸ்துத்தாமே கோடிக்கல்.—அவர்மேல் மாளிகைமுழுவது உகம் இசைவாய் இணக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகின்றது:—அவர்மேல் உஉ

(உஉ) சங். அ.சு. மத். உஅ. யஅ. க. கொரி. ய. இ. உஎ. எபி. உ. அ. (உக) அப். உசு. யஅ. கொலோ. க. உக. — (உ. அதி. க.) அதி. சு. ய. உ. அதி. இ. சு. கொலோ. க. சு. (உ) யோவா. இ. உ. ச. கொலோ. உ. ய. க. வ. ச. ச. அதி. ச. ய. க. கொரி. க. ய. கொலோ. க. உ. க. யோவா. இ. ய. க. (க) தீத். க. க. க. பேதுரு. ச. க. கலா. இ. ய. சங். இ. க. ரோ. இ. ய. உ. ய. ச. (ச) ரோ. ய. உ. ரோ. இ. சு. அ. ய. (இ) ரோ. சு. ச. இ. கொலோ. உ. ய. உ. ய. க. தீத். க. இ. (சு) தீத். க. ச. (எ) அதி. க. உ. ய. (அ) ரோ. க. உ. ச. உ. தீமோ. க. க. ரோ. ச. ய. க. மத். ய. க. ய. எ. யோவா. சு. ச. ச. க. இ. பிலி. க. க. ய. (க) ரோ. க. உ. ய. உ. எ. உ. அ. க. கொரி. க. உ. க. ய. க. உ. தீமோ. க. க. தீத். க. இ. (ய) உபா. க. உ. ச. சங். கா. க. ஏசா. ய. க. உ. இ. யோவா. க. க. இ. உ. கொரி. இ. இ. ய. எ. தீத். உ. ய. ச. அதி. க. ச. (ய) க. கொரி. ய. உ. உ. கொலோ. க. உ. க. ரோ. உ. உ. அ. உ. க. கொலோ. உ. ய. க. (யஉ) கொலோ. க. உ. க. யோவா. ய. ய. க. ரோ. க. ச. அ. க. தெச. ச. ய. க. கலா. ச. அ. க. தெச. ச. இ. (யக) கலா. க. உ. அ. ப். உ. க. க. (யச) மீகா. இ. யோவா. ய. க. க. அப். ய. க. க. ரோ. இ. க. கொலோ. க. உ. யோவா. ய. ய. க. கலா. க. உ. அ. (யஇ) கொலோ. உ. ய. ச. உ. கொலோ. க. உ. உ. கொரி. இ. ய. எ. கலா. சு. ய. இ. (யக) கொலோ. க. உ. ய. உ. உ. ரோ. சு. க. கலா. உ. ய. ச. (யஎ) ஏசா. இ. ய. க. ச. க. ய. அப். உ. க. க. சங். கா. ச. ய. ச. (யஅ) யோவா. ய. க. ரோ. இ. உ. எபி. ச. ய. க. க. பேதுரு. க. ய. அ. க. கொரி. ய. உ. ய. க. (யக) பிலி. க. உ. ய. எபி. ய. உ. உ. உ. உ. க. கலா. க. ய. (உஉ) க. கொரி. க. க. ய. க. பேதுரு. உ. ச. இ. மத். ய. க. ய. அ. க. கொரி. ய. உ. உ. சங். கா. ய. உ. உ. ஏசா. உ. அ. ய. க. (உக) க. கொரி. க. ய. எ. உ. கொரி. சு. ய. க. (உஉ) க. பேதுரு. உ. இ.

நீங்களும் ஆவியினால் தேவனுக்கு வாசஸ்தல
மாவதற்குக் கூட்டிக்கட்டப்பட்டிருக்கிறீர்கள்.

ந. அதிகாரம்.

௧. அந்நியதேசத்தாரிடத்திற் சுவீசேஷத்தைப்பிர
சுத்திப்படுத்துகிறதற்குப் பவுல் ஏற்படுத்தப்பட்
டல். அவர்கள் நிமித்தம் அவன்பிரார்த்தித்தல்:
உய. தேவனை வாழ்த்தல்.

இந்தக்காரணத்தினால் அந்நியராயிருக்கிற உங்
களுக்காகக் கிறிஸ்து யேசு வினிமித்தம் கட்
டெண்டவனான பவுலாகிய எனக்கு,—உங்களநி
மித்தங்கொடுக்கப்பட்டிருக்கிற தேவனுடைய
கிருபையைக்காட்டிய உத்தியோகம் இன்ன
தென்று நீங்கள் கேட்டிருப்பீர்களே.—சுவீசே
ஷத்தினால் அந்நியர், உடன்சுத்தாரும், அவர்க
ளுடைய ஒரேசரித்திலுள்ளவர்களும், கிறிஸ்து
வினிமித்தம் தேவனுடைய வாக்குத்தத்தத்
திற்கு உடன்பங்களிகளுமாவார்களென்கிற இந்
த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அ
றிவித்தார்:—அதை நான் சுருக்கமாய் முன்னமே
எழுதியிருக்கிறேன்.—நீங்கள் அதை வாசித்தால்
கிறிஸ்து வினிமித்தம் இரகசியத்தைக்குறித்து எனக்கு
ண்டான ஞானம் இவ்வளவென்று அறிந்துகொள்
ளலாம்.—இது இப்பொழுது அவருடைய பரிசுத்
த அப்போஸ்தலருக்கும், தீர்க்கதரிசிகளுக்கும் ஆ
வியினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோ
ல, பூருவகாலங்களிலுள்ள மனுபுத்திரருக்கு அறி
விக்கப்பட்டவல்லீ. —இந்தச் சுவீசேஷத்துக்கு,
நான் தேவனுடைய பலத்தத்தவத்தால் எ
னக்கு அளிக்கப்பட்ட அவருடைய கிருபையின்
நலக்கேற்க ஊழியக்காரனானேன்.—எல்லாப் ப
ரிசுத்தவான்களிலும் மிகச்சிறியவனாகிய நான்,
அந்நிய தேசத்தாருக்குள்ளே கிறிஸ்து வினு
டைய ஆராய்வுக்கெட்டாத ஐசுவரியத்தைப் பி
ரசங்கிக்கவும்,—யேசு க்கிறிஸ்து வைக்கொ
ண்ட எல்லாவற்றையுஞ் சிருஷ்டித்த தேவனு
டைய உள்ளத்தில் ஆதிகாலங்கள் முதல் மறைந்
திற்குந்த இரகசியமாகிய ஐக்கியப்படுத்தலின்னதெ
ன்று எல்லாருக்கும் விளக்கவுந்தக்க அருள் என
க்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.—நம்முடைய
கர்த்தராகிய கிறிஸ்து யேசுவுக்குள் அநாதி
முதல் அவர்கொண்ட அபிப்பிராயத்தின்படி,—
யேசு தேவனுடைய வெகுவிதமான ஞானம் இப்
பொழுது சபையினுற் பரமஸ்தானங்களிலுள்ள
ஆதிபத்தியங்களிடத்திலும், அதிகாரங்களிடத்

திலும் அறிவிக்கப்படும்பொருட்டு,—அவரைப் ப
புறும் விசுவாசத்தினாலே நாம் அவருக்குள்ளே
திடநம்பிக்கையுடன் தேவனிடத்திற் செல்
லத் தைரியம் பெற்றிருக்கிறோம்.—ஆகையால் ய
நான் உங்களுக்கு அனுபவிக்கிற உபத்திரவங்
களினாலே நீங்கள் மனந்தளராதபடி உங்களை
வேண்டுகிறேன், அவைகள் உங்களுக்கு மகிமை
யாயிருக்கின்றனவே.—இதிகிறிமித்தம் பரமண்
யுடலத்திலும், பூமண்டலத்திலுமுள்ள சபைக்கு
டும்பத்தாரெல்லாருக்கும் நாமத்தைக்கொடுத்த
நமது கர்த்தராகிய யேசு க்கிறிஸ்து வினு
னுடைய பிதாவின் முன்பாக நான் முழங்காற்
படியிட்டு,—அவருடைய ஆவியினால் வலிமை யு
யோடு உங்கள் அந்தரங்கபுருஷனைப் பெலப்ப
டுத்தவும்,—விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்க
ளெ இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்
பில்வேரூன்றி, அஸ்திபாரப்பட்டவர்களாகி—
சகல பரிசுத்தவான்களோடும், அகலமும், நீளமும்,
ஆழமும், உயரமுமின்னதென்று ஊர்ந்து,—
அறிவுக்குமேலான கிறிஸ்து வினுடைய அன்
பை இன்னதென்றறிந்துகொள்ள வல்லவர்களா
கவும், தேவனுடைய சகல பரிபூரணத்தின
லும் நீங்கள் பூரணம் அடைய, அவர் தமது மகி
மையின் ஐசுவரியத்தின்படி உங்களுக்கு அருள்
செய்யவேண்டிமென்று வேண்டித் பண்ணுகி
றேன்.—நமக்குள்ளே பவித்தவருகிற வல்லமை உய
யின்படி அளவிந்ததாக, எங்கள் பிரார்த்தனைக்
குங்கருத்துக்குமேலாக மிகவும் அதிகமாய் அரு
ளிச்செய்யவல்லவருக்கு,—கிறிஸ்து யேசு மூஉ
லமாய்ச் சபைக்குள்ளே தலைமுறைதோறும், ச
தாகாலங்களிலும் நித்தியமகிமை உண்டாவதாக.
ஆமென்.

ச. அதிகாரம்.

௧. ஐக்கத்தைக்குறித்து ஆலோசனைசொல்ல ஞா
னவரங்களின் அபிப்பிராயத்தை நிச்சயித்தல்:
யெ. சீர்கேடானவைகளைத் தள்ளும்படி பவுல்
எபேசியரைவேண்டல்.—உட்காற்றும்முடைய
வர்களாய் நற்கிரியைகளைச்செய்யும்படி எவல்.
அழைக்கப்பட்டவர்களாகிய நீங்கள், அந்த க
அழைப்புக்குப் பாத்திரராய் நடந்து,—மிகவுந்
தாழ்ந்தசின்தையும், சாந்தமும், நீடியபொறுமை
யுமுள்ளவர்களாய் அன்பினால் ஒருவரை ஒருவர்
தாழ்கி,—சமாதான பந்தத்தினால் ஆவியின் ஒரு
மையைக் காத்துக்கொள்வதற்குப் பிரயத்தினம்

(ந. அதி. க.) அப்.உக.கூ. கொலோ.ச.உ.யு. உ.தீமோ.க.அ. பிலே.க.அ. கலா.டு.யக. (உ) ரோ.க.டு. கொ
லோ.க.உ.டு. அப்.கூ.யு.டு. (க) அப்.உ.உ.யெ.உ.க. கலா.க.யெ. ரோ.யு.ச.உ.சு. கொலோ.க.உ.சு.உ.எ. அதி.க.கூ.யு.
(ச) கலா.கூ.உ.அ.உ.க. அதி.உ.யு.சு.யு.டு. கலா.கூ.யு.க. (டு) க.கொரி.ச.க. (சு) அப்.யு.உ.அ. ரோ.யு.ச.உ.டு. அதி.உ.
உ.யு. (எ) ரோ.யு.டு.யு. கொலோ.க.உ.க.உ.டு. ரோ.க.டு. ரோ.யு.டு.யு. கொலோ.க.உ.க. (அ) க.கொரி.யு.டு.க.
உ.தீமோ.க.யு.கூ.யு.டு. கலா.க.யு.சு. க.தீமோ.உ.எ. உ.தீமோ.க.யு.க. கொலோ.க.உ.எ. (க) வச.கூ. ரோ.யு.சு.உ.டு.
கொலோ.க.உ.சு. யோவா.க.கூ. கொலோ.க.யு.சு. எபி.க.உ. (ய) அதி.க.யு. (யக) க.பேதுரு.க.யெ. ரோ.அ.க.அ.
கொலோ.க.யு.சு. க.பேதுரு.க.உ.உ. க.கொரி.உ.எ. க.தீமோ.கூ.யு.சு. (யெ) அதி.உ.யு.எ. எபி.ச.யு.சு. (யகூ) அப்.
யு.ச.உ.உ. பிலி.க.யு.சு. க.தெச.கூ.கூ. வச.க. உ.கொரி.க.சு. (யச) அதி.க.கூ. பிலி.உ.கூ.யு.யு.க. (யசு) கொலோ.க.
யு.க. ரோ.எ.உ.உ. உ.கொரி.ச.யு.சு. (யஎ) யோவா.யு.சு.உ.க. கொலோ.க.உ.க. (யஅ) அதி.க.யு.அ. ரோ.யு.கூ.யு.யெ.
(யகீ) ரோ.கூ.உ.க. பிலி.ச.யு.க. கொலோ.க.உ.எ. யோவா.க.யெ. கொலோ.உ.கூ.யு. (உய) ரோ.யு.சு.உ.க. யூதா.உ.ச.
க.கொரி.உ.க. கொலோ.க.உ.க. (உக) ரோ.யு.க.கூ.க. எபி.யு.க.உ.க.—(ச. அதி. க.) பிலி.க.உ.எ. கொலோ.க.யு.
க.தெச.உ.யெ. (உ) அப்.உ.யு.யு.க. கலா.டு.உ.உ. கொலோ.கூ.யெ.யு.க. (கூ) கொலோ.கூ.யு.சு. பிலி.க.கூ.

பண்ணுவகளைன்று, கர்த்தரைப் பற்றிக்கட்டுண்டவகுதிய நான் உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.—உங்களுக்குண்டான அழைப்பினால் நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல், ஒரே சரீரமும், ஒரே ஆவியுமுண்டு;—ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே கருணாந்நானமும்,—எல்லாருக்கும் ஒரே தேவனும், பிதாவுமுண்டு, அவரே எல்லார்க்கும், எல்லாரோடும் உங்களைல்லாருக்குள்ளும் இருப்பவர்.—ஆனாலும் நம்மில் அவனவனுக்குக் கிறிஸ்து வினுடைய ஈவின் அளவுக்கேற்றக்கிருப்பை அகொடுத்திருக்கின்றது.—“உன்னதத்திலேறி, சிறையாக்கினதைச் சிறையாக்கி, மனுஷருக்கு வரங்களை அருளிஞர்.” என்று சொல்லியிருக்கின்றது.—அவர் ஏறியேயாகில், அதற்கு முன்னேயே கவர் தாழ்ந்த பூதலத்திலிறங்கினரென்பது வினங்கிநிற்கும்வ்வா.—இறங்கிவந்தவரே, எல்லாவற்றையும் பூரணப்படுத்தும்படி எல்லா வானங்களினிமேலும் ஏறினவருமாயிருக்கிறார்.—மேலும் நாமனைவரும், தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலேயும், அறிவிலேயும் ஐக்கமுன்னவர்களாகி, கிறிஸ்து வினுடைய நிறைந்தவளர்த்தியின்படி தேறினபுருஷராய் அனைவைப்பெற்றிருக்கும்வரைக்கும்,—பரிசுத்தவான்களைச் சேர்ப்படுத்திவந்தற்கும், சுவீசேஷணியுக்கிரியையை நிறைவேற்றுகிறதற்கும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையுரைப்பத்தியில் ஸ்திரிப்படுத்துகிறதற்கும்,—பதிவிரந்துமோசம்போக்குகிறமனுஷருடைய சூதும், மயக்குவதற்கேதுவானதந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலும் இனி நாம் அடியுண்டு, அலைகிறபாலகராயிராமல்,—சரீரமுழுவதற்கும் உதவியாயிருக்கிற ஒவ்வொருகணுக்களினாலும் இசைவாய்க்கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமுந்தன்னது அளவுக்குத்தக்கதாய்க்கிரியையைச் செய்கிறபடி,—அது அன்பிலே தன்னைஸ்திரிப்படுத்துகிறதற்கேதுவாகச் சரீரத்தை வருத்திக்கச்செய்து, அன்பில் உண்மையுள்ளவர்களாயிருந்து, தலையாகிய கிறிஸ்துவுக்குள்ளாய் எல்லாவற்றிலும் வளரும்பொருட்டாக,—அவர் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிக

ளாகவும், சிலரைச்சுவீசேஷகராகவும், சிலரைமேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.—கர்த்தரைக் கொண்டு நான் உங்களுக்குச் சாயினசியாகச் சொல்லுகிறேன், மற்ற அந்நியதேசத்தார் புத்தியக்கமாய் நடக்கிறதுபோல, நீங்கள் இனி நடவாமலிருப்பீர்களாக.—இருதய கடினத் தியுதினாற் புத்தியங்கி, தங்களிலுள்ள அறியாமையினால் தேவ சீவனுக்கு அந்நியராயிருந்து,—மெய் மிகயுணர்வில்லாதவர்களாய், சகலவிதமான அசுகிக்கிரியையையும் ஆவலோடே செய்கிறதற்குத்தக்களைக்காமலிகாரத்திற்கொப்பித்திருக்கிறீர்கள்.—நீங்கள் இறந்தப்பிரகாரங்கிறிஸ்துவைக்கற்றுக்கொள்ளவில்லை.—யேசுவைப்பற்றுஞ்சத்தியத்தெய்தின்படி, நீங்கள் அவர்வாக்கைக்கேட்டு அவரார்போதிக்கப்பட்டுள்ளீர்கள்.—ஆதலால் நீங்கள் முன்னேநடந்தப்பிரகாரமாக, வருசனையுள்ள இச்சைகளினாற் கெடுதியான பழைய புருஷனைக் களைந்துவிட்டு,—உங்கன்மனத்திற் புதிதான ஆவியுள்ளவர்களாகி,—நீதியிலும், சத்தியமான பரிசுத்தத்திலும் உசு தேவனுடைய சாயலின்படி சிருஷ்டிக்கப்பட்டபுதியபுருஷனைத் தரித்துக்கொள்வீர்களாக.—பொய்யைக்களைந்து, உங்களில் அவனவன் தன் உருதன் அயலானுடனே மெய்யைப்பேசக்கடவன்: நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.—நீங்கள் கோபித்தாலும் பாவஞ்செய்யாதி உருங்கன்: குரியன் அஸ்தமிக் குமுன்னமே குரோதத்தைவிட்டுவிடுங்கள்.—பிசாசுக்கிடங்கொடா உள்திருங்கள்.—திருடினவன் இனித்திருடாமல், குறைவுப்பட்டவனுக்குக் கொடுக்கத்தக்கதாக, தன்கைகளினால் நலமானதைச்செய்து உழைக்கக்கடவன்.—கேட்பவர்களுக்கு நன்மையாய்ப்பத்தி உகைய ஸ்திரிப்படுத்துகிறதற்குத் தகுந்தவாக்குகையயன்றி, உங்கன்வாயினின்று ஒருகெட்டவாக்கும் புறப்படவேண்டாம்.—தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள், அவரால் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரிக்கப்பட்டீர்களே.—சுசப்பு, குரோதம், கோபகம், கலகம், கிந்தை, தூர்க்குணமுதலிய யாவற்றையும் அகற்றிவிடுங்கள்.—கிறிஸ்துவினிமித்தநதேவன் உங்களை மன்னித்துவிட்டதுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர்தயையும், மன

(ச)ரோ.உ.உ.௫. க.கொரி.உ.உ.ச.ய.க.உ.உ.ய.க. அதிக.ய.அ. (௫)க.கொரி.க.ய.க. யூதா.க. கலா.க.உ.எ.உ.அ. எபி.க.க. (சு)மல்.உ.ய. க.கொரி.அ.சு. ரோ.ய.க.க.௫. (எ)ரோ.உ.உ.க.சு. க.கொரி.உ.உ.ய.க. (அ)சங்.சு.அ.ய. யூதா.௫.உ.உ. கொலோ.உ.ய.௫. (க)யோவா.க.ய.க. (ய)அப்.க.க.ய.க. க.தீமோ.க.ய.ச. அப்.உ.க.க. (ய)கொலோ.உ.க. க.கொரி.ய.ச.உ.ய. கொலோ.க.உ.அ. (ய)உ. க.கொரி.ய.உ.எ. க.கொரி.ய.ச.உ.சு. அதிக.உ.உ.க. கொலோ.க.உ.ச. (ய)க.எசா.உ.அ.க. க.கொரி.ய.ச.உ.ய. எபி.ய.க.க. மத்.ய.க.எ. ரோ.ய.க.ய.அ. உ.கொரி.உ.ய.எ. (ய)ச)கொலோ.உ.ய.க. (ய)௫)சு.அ.ய.ச. உ.கொரி.ச.உ. க.யோவா.க.ய.அ. அதிக.க.உ.க. கொலோ.க.ய.அ. (ய)சு)க.கொரி.ய.உ.உ.அ. அப்.உ.க.அ. உ.தீமோ.ச.௫. அப்.உ.ய.உ.அ. ரோ.ய.உ.எ. (ய)எ)அதி.உ.க.உ.க. கொலோ.க.எ. க.பேதுரு.ச.க. ரோ.க.உ.க. (ய)அ)அப்.உ.க.ய.அ. கலா.ச.அ. க.தெச.ச.௫. ரோ.க.உ.க. (ய)க)க.தீமோ.ச.உ. ரோ.க.உ.ச.உ.சு. க.பேதுரு.ச.க. (உ)க)அதி.க.ய.க. (உ)கொலோ.உ.ய.க. க.பேதுரு.உ.உ. கொலோ.க.எ. க.பேதுரு.ச.க. ரோ.சு.சு. (உ)க)ரோ.ய.உ.உ. கொலோ.க.ய. (உ)ச)ரோ.சு.ச. உ.கொரி.௫.ய.எ. கலா.சு.ய.௫. கொலோ.க.ய. அதிக.உ.ய. (உ)௫)சு.அ.ய.க. கொலோ.க.க. ரோ.ய.உ.௫. (உ)ச)சங்.ச.ச. (உ)எ)உ.கொரி.உ.ய.ய.க. யாச்.ச.எ. க.பேதுரு.௫.க. (உ)அ)அப்.உ.ய.க.௫. க.தெச.ச.ய.உ. உ.தெச.க.ய.ய.க.ய.உ. லூக்.க.ய.க. (உ)க)மத்.ய.உ.க.சு. கொலோ.க.அ. கொலோ.ச.க. க.தெச.௫.ய.க. கொலோ.க.ய.க. (க)எசா.எ.ய.க. எசேக்.ய.உ.ச.க. க.தெச.௫.ய.க. அதிக.ய.க. லூக்.உ.ச.உ.அ. ரோ.அ.உ.க. (க)க)கொலோ.க.அ.ய.க. தீத்.க.உ. யாச்.ச.ய.க. க.பேதுரு.உ.உ.தீத்.க.க. (க)உ)உ.கொரி.உ.ய. கொலோ.க.ய.உ.ய.க. மத்.சு.ய.ச. மாற்.ய.க.உ.௫.

ருபொழுதுந் தன் சொந்தமாயிசுத்தை வெறுக்க வில்லை; அதைப்போஷித்துக் காப்பாற்றுவான், கர்த்தருக்கு சபைக்கு அப்படியேசெய்கிறார்.—
 கூய நாம் அவருடைய சரீரத்தின் மாயிசமும், எலும் கூக புசரும், அவயவங்களுமாயிருக்கிறோம்.—“இதினியித்தம் மனுஷன் தன் பிதாவையும் மாதாவையும் பிரிந்து, தன் மனைவியைப்பற்றிக்கொள்ளுவான், இருவரும் ஏகாங்கமாயிருப்பார்கள்.”—கிறிஸ்துவையுஞ் சபையையுந்குறித்து இதைச் சொல்லுகிறேன்: இந்த இரகசியம்பெரிது.—எப்படியும் உங்களிலும் அவனவன் தன் தன் மனைவியைத் தன்னைப்போல் நேசிக்கக்கடவன்; மனைவியும் புருஷனைக்கணம்பண்ணவேண்டும்.

கூ. அதிகாரம்.

க. பிள்ளைகள் பிதா மாதாவென்னும் இவர்களின் கடமையை நிரூணித்தல்: ஞ. பணிவிடைக்காரர், எசமானரென்னும் இவர்களின் கடமையைக் குறித்தல்: டி. சருவாயுதவர்க்கத்தைத் தரித்துச் சன்னத்தராயிருக்கும்படி, பவுல் அவர்களை வேண்டல்: உக. திகிக்குவை அனுப்பல், வாழ்த்துதல் சொல்லல்.
 பிள்ளைகளை, உங்களைப்பெற்றவர்களுக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்: இதுவேதகுதி.—
 உ உன் ஆயுள் நீடித்திருப்பதற்கும், உன் பிதாவையும் மாதாவையும் கணம்பண்ணுவாயாக,” என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங்கட்டளை.—
 பிதாக்களே, நீங்களும் உங்களுங்கள் பிள்ளைகளைக் கோப்பப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற கண்டிப்போடும், போதகத்தோடும் அவர்களை வளர்க்கக்கடவீர்கள்.—பணிவிடைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக் கமையிருக்கிறதோல், பயத்தோடும், நடுக்கத்தோடும், நேர்மையான இருதயத்தோடும் சரீரத்தின்படி உங்களுக்கு எசமானராயிருக்கிறவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.—
 மனுஷரைப் பிரியப்படுத்துகிறதற்கு விரும்புகிறவர்களைப்போல், பார்வைக்கு ஊழியருசெய்யாமல், கிறிஸ்துவின் பணிவிடைக்காரரைப்போல் மனப்பூருவமாய்த் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுங்கள்.—சுயாதீனனானாலும், அடிமையானாலும், அவனவன் செய்யும் நற்கிரியைக்கேற்றக் கர்த்தரிடத்திற் பலனைப் பெறுவானென்றறிந்து,—நீங்கள் மனுஷருக்கென்

றல்ல, கர்த்தருக்கென்றே நன்மனதோடே பணிவிடைசெய்யுங்கள்.—எசமானரே, நீங்களும் அவர்களுக்கப்படியேசெய்து, உங்களுக்கும் பாரபட்சமில்லாத எசமானன் ஒருவர் பரமண்டலத்திலிருக்கிறருன்றுணர்ந்து, பயமுறுத்தலை விட்டுவிடுங்கள்.—சகோதரரே, நீங்கள் கர்த்தாவியாலும், அவருடைய வல்லபத்தினாலும் பலவான்களாயிருங்கள்.—நீங்கள் பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, திவ்வியசருவாயுத வருக்கத்தையுரித்துக்கொள்ளுங்கள்.—மாயிசுத்தோடும், இரத்தத்தையெதோடும்ல்ல, ஆகாய மண்டலத்திலுள்ள ஆதிபத்தியங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார அதிபதிகளோடும், ஆகாயத்திலுள்ள தீமையான ஆவிகளோடும் நாம் போராடுகிறவர்களாயிருக்கிறபடியால்,—தீதானகாலத்தில் அவைகளை நீங்கள் எதிர்க்கவும், எல்லாவற்றையுஞ்செயங்கொண்டு நிற்கவும் வல்லவராகும் பொருட்டு, திவ்விய சருவாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.—சத்தியமென்னும் இயசுடைக்கச்சை உங்கள் அரையிற்கற்றிக்கட்டி, நீதியென்னும் மார்புக்கவசத்தைத்தரித்து,—சமாதாயினத்தைத்தருஞ் சலிசேஷத்தின் எத்தினங்களைக்கால்களிலே தொடுத்துக்கொண்டிருப்பவர்களாய் நில்லுங்கள்.—தீயனானவன் எய்யும் அக்கினியை அம்புகளையெல்லாம் நீங்கள் அவிக்கிறதற்குத் திராணியுள்ளவர்களாகும்பொருட்டு, எல்லாவற்றிற்குமேலாக, விசுவாசமென்னுங்கேடகத்தைப்பிடித்துக்கொள்ளுங்கள்.—அன்றியும், இரட்சிப்பென்னுந் தலைச்சீராவையும், தேவனுடைய வாக்கியமாகிய ஆவியின் கட்கத்தையும் தரித்துக்கொண்டு,—ஆவியினுற் சகலவிதபிரார்த்தனையும் மீயிண்ணப்பமும்பண்ணி, எப்பொழுதும் வேண்டிக்கொண்டு, மிகுந்த மனவறுதியோடும், எல்லாப்பரிசுத்தர்களுக்காகவும் விண்ணப்பஞ்செய்து, விழித்துக்கொண்டிருக்கின்ற முடிவுரையாகச் சொல்லுகிறேன்.—சலிசேஷத்தினியித்தருக்கு சங்கிலியினுற் கட்டப்பட்டி, தானுபதியாகிய நான் தைரியத்துடன் அதை அறிவிக்கும்படிக்கு,—தைரியமாய் என் வாஷைத்திறந்து, சலிசேஷத்தின் இரகசியத்தைத் தெரிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு அருளப்படும்பொருட்டு, நீங்கள் எனையித்தமும் விண்ணப்பம்பண்ணுவீர்களாக.—மேலும் எனக்குச்சம்பவித்த உக

(கூய) ஆதி.உ.உக. ரோ.யெ.ஞ. க.கொரி.சு.யெ. (கூ) ஆதி.உ.உச. க.கொரி.சு.யெ. (கூ) வச.உ.ஞ. கொலோ.க.யெ. க.பேதுரு.கூ.சு.—(சு. அதி: க.) நீதி.உ.க.உ.உ. (க) யாத்.உ.யெ.உ. எரோ.கூ.யெ. மல்.க.க. மத்.யெ.ச. (ச) கொலோ.க.உ.க. ஆதி.யெ.யெ. உபா.சு.எ.உ.யெ. சங்.எ.யெ.ச. நீதி.யெ.யெ.ச. நீதி.உ.உ.ச. (ஞ) கொலோ.க.உ.உ. க.பேதுரு.உ.யெ. பிலி.உ.யெ. க.நாளா.உ.க.யெ. (சு) கொலோ.க.உ.உ.உ.ச. (எ) ரோ.உ.சு. உ.கொரி.கூ.யெ. கலா.க.உ.யெ. கொலோ.கூ.யெ. (க) கொலோ.ச.க. லேலி.உ.ஞ.சு.க. யோவா.யெ.யெ. க.கொரி.எ.உ.உ. ரோ.உ.யெ. கொலோ.கூ.உ.ஞ. (ய) கொலோ.க.யெ. (யக) ரோ.யெ.யெ. உ.கொரி.சு.எ. க.தெச.ஞ.யெ. (யெ) மத்.யெ.யெ. க.கொரி.யெ.ஞ.யெ. ரோ.யெ.யெ. கொலோ.உ.யெ. ஓக்.உ.உ.ஞ.க. யோவா.யெ.யெ. கொலோ.க.யெ. (யக) உ.கொரி.யெ.ச. அதி.கூ.யெ. (யச) ஓக்.யெ.யெ.கூ. க.பேதுரு.க.யெ. வசா.ஞ.யெ. உ.கொரி.சு.எ. க.தெச.ஞ.யெ. (யஞ) வசா.ஞ.எ. ரோ.யெ.யெ. க.யோவா.ஞ.யெ. (யஎ) வசா.ஞ.யெ. க.தெச.ஞ.யெ. எபி.ச.யெ. வெளி.க.யெ. (யசு) ஓக்.யெ.யெ. ரோ.யெ.யெ. க.தெச.ஞ.யெ. மத்.உ.சு.சு. க.தீமோ.உ.க. (யக) அப்.ச.உ.க. உ.தெச.கூ.க. உ.கொரி.கூ.யெ. (உய) உ.கொரி.ஞ.யெ. அப்.உ.சு.உ.க. பிலி.க.எ.யெ.யெ. உ.தீமோ.க.யெ. பிலே.யெ. அப்.உ.யெ.கூ. பிலி.க.யெ. க.தெச.உ.உ. (உச) கொலோ.சு.எ. அப்.உ.யெ.ச.

வைகளையும், என்னுடையசெய்கைகளையும் நீங்கள் அறியும்படி, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியசகோதரனுமாய், கர்த்தருக்கு உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற திகிக்கு உங்களுக்கும் தெரிவிப்பான்.—நீங்கள் எங்கள்செய்திகளை அறியும்படியாகவும், அவன் உங்கள் இருதயங்களை ஆற்றும்படியாகவும் அவனை உங்களிடத்தில் அனுப்பினேன்.—பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவாலும், சகோதரருக்கு விசுவாசத்தோடே சமாதானமும், அன்பும் உண்டாகக்கடவன.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவனிடத்தில் உண்மையாய் அன்புகூருகிற யாவரோடும் கிருபை இருப்பதாக ஆமென்.

(௨௨) கொலோ.௪.௮. (௨௩) க.பேதுரு.௩.௧௪. (௨௪) தீத்.௨.௭.

பிலிப்பியருக்கெழுதிய நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: கூ. பிலிப்பியருடைய விசுவாசத்தின் பலனுக்காகப் பவுல் ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்காகப் பிரார்த்தித்தல்: உஉ. கிறிஸ்துவின் சுவீசேஷத்தைப் பிரசித்தப்படுத்துவதினாலுண்டான துயரத்தைத் தெரிவித்தல்: உஎ. சுவீசேஷத்தின் பிரகாரம் நடக்கவும் சத்தருக்களுக்குப் பயப்படாமலிருக்கவும் வேண்டி மென்று பவுல் அவர்களுக்குணர்ந்தல்.

யேசுக்கிறிஸ்துவின் பணிவிடைக்காரராகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி நகரத்தில் கிறிஸ்து யேசுவுக்குள்ளான பரிசுத்தவான்களினவருக்கும், அத்தியட்சருக்கும், ஊழியக்காரருக்கும் எழுதிக்கொள்வது:—நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவினாலும் உங்களுக்குக்கிருப்பையும், சமாதானமுண்டாகக்கடவன.—சுவீசேஷம் அறிவிக்கப்பட்டநாள் முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு ஐக்கமானவர்களானதினால், நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் எந்தேவனைத் துதிக்கிறேன்.—சந்தோஷத்துடன் ஒவ்வொரு பிரார்த்தனையிலும், உங்களைல்லாருக்காகவும் இடைவிடாமல் விண்ணப்பம்பண்ணுகிறேன்.—உங்களுள்ளத்திலுள்ள நற்கிரியை செய்யத் தொடங்கினவர், யேசுக்கிறிஸ்துவின்னுடைய நாள்வரைக்கும் அதை முடிய நடத்திவருவாரென்று நான் திடநம்பிக்கையாயிருக்கிறேன்.—நான் கட்டப்பட்டு, சுவீசேஷத்தினியித்தம் உத்தரஞ்சொல்லி, அதைத்திடப்படுத்திவருகையில், நீங்களெல்லாரும் நான் பெற்ற கிருபையில் பங்களாளராயிருக்கிறவர்களென்று உங்களை நான் என்னிருதயத்தில் தரித்திருக்கிறபடியினாலே, நான் உங்களெல்லாரையுங்குறித்து இப்படிச் சிந்தித்துக்கொள்வது எனக்குத்தகுதி.—அன்றியும், யேசுக்கிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே நான் உங்களெல்லார்மேலும் மிகவும் வாஞ்சையாயிருக்கிறேனென்பதற்குத் தேவனே எனக்குச்சாட்சி.—அறிவிலும், சகலவித உணர்விலும் உங்கள் அன்பு மென்மேலும் அதிகரிக்க, நீங்கள் கிறிஸ்துவின் நாள்வரைக்கும் உண்மை யுள்ளவர்களும், இடறவில்லாதவர்களும்,—உத்தமப்பொருளைப் பகுத்தறிந்து, தேவனுக்குத்

துதியும் புகழ்ச்சியுமுண்டாக, யேசுக்கிறிஸ்துவினால் வருகிற நீதியாகிய கனிகளினால் கிறைந்தவர்களையிருக்கும் பொருட்டு வேண்டெல்பண்ணுகிறேன்.—சகோதரரே, எனக்கு நேரிட்ட உடலவகன், சுவீசேஷம் அதிக பிரபலமாவதற்கு ஏதுவாயிருந்தனவென்று உங்களுக்குத் தெரிவிக்கவிரும்புகிறேன்.—கிறிஸ்துவின் நிமித்தம் நான் வககட்டப்பட்டிருக்கிறது இராசதானியிலெவ்குமுள்ளவர்களுக்கும், மற்றெவ்விடத்தாருக்கும் பிரசித்தமாயிற்று.—கர்த்தருக்குள் சகோதரரில் அயசு நேகர் என்பந்தனங்களைக்கண்டு, திடங்கொண்டு, பயமில்லாமல் வாக்கைப் பிரசித்தப்படுத்த அதிக தைரியமுள்ளவர்களாயிருக்கிறார்கள்.—சிலர் இப்பொழுதையினாலும், விநோத்தினாலும், சிலர் என்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.—இவர்கள், நான் சுவீசேஷத்துக்காக உத்தரஞ்சொல்ல ஏற்படுத்தப்பட்டிருக்கிறேனென்றறிந்து, கிறிஸ்துவின் வாக்கை அன்பினாலே பிரசங்கிக்கிறார்கள்.—மற்றவர்களோ, என்பந்தனங்களின் கிலேசம் அதிகரிக்கப்பண்ண எண்ணங்கொண்டு, உண்மையில்லாமல் விரோதத்தினால் அப்படிச் செய்கிறார்கள்.—அப்படியான இனாலுமென்ன; கபடத்தோடாயினும், உண்மையோடாயினும், எப்படியாயினும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறரே; அதிகுற சந்தோஷப்படுகிறேன், இன்னமுஞ் சந்தோஷப்படுவேன்.—ஒன்றினாலும் இலச்சை அடையாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும் எல்லாதைரியமுமுள்ளவனாகி, சேவலாகிலும், மரணத்தினாலாகிலும் கிறிஸ்து என்சரித்தின் வழியாய் புகழப்படுவாரென்றிற—என்னுடைய வாஞ்சைக்கும், உத்தமப்பிக்கைக்குந்தக்கதாய், உங்களுடைய பிரார்த்தனையினாலும், யேசுக்கிறிஸ்துவின்னுடைய ஆவியின் உதவியினாலும் இது எனக்கு இரட்சிப்பாய் முடியுமென்று நான் அறிந்திருக்கிறேன்.—நான் சீவிப்பது கிறிஸ்து, நான் மரிப்பது இவ்வுலகம்.—நான் சரித்தறி சீவிப்பது பலனுள் உளதென்றால் தெரிந்துகொள்ளத்தக்கது இன்னதென்பதை நான் நிச்சயத்தறியேன்.—அவ்விலகரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், பிரித்து கிறிஸ்துவின் விடத்திலிருக்கும்படியிலும் இருக்கிறேன்; இதுவே அதிகநலம்.—அப்படி

(க. அதி. க.) க.கொரி.க.க. (உ) ரோ.க.எ. க.பெதுரு.க.உ.(கூ)ரோ.உ.உ.க. உ.கொரி.அ.க. (ச) ரோ.க.அ.உ.உ. எபே.க.உ.இ.யு.க. (ஈ) யோவா.ச.உ.க. க.தெச.க.உ. வச.ய. (எ) உ.கொரி.க.உ. எபே.க.க. கொலோ.ச.உ.யு.அ. உ.தீமோ.க.அ. வச.யு.க. அதி.ச.யு.ச. (அ) ரோ.க.உ.உ.கலா.க.உ.ய. (க) க.தெச.கூ.யு.க. (ய) அப்.உ.ச.யு.க. க.தெச.கூ.உ.உ. க.கொரி.க.அ. (யக) ரோ.உ.யு.அ. எபே.இ.யு. யோவா.யு.இ.ச.இ. கொலோ.க.க. யோவா.யு.இ.அ. எபே.க.யு.ச.யு. (யக) அதி.ச.உ.உ. (யக) அதி.உ.க. (யச) வச.எ. (யக) ரோ.இ.இ. எபே.கூ.யு.க.உ.ய. (உய) உ.கொரி.க.யு.க. ரோ.அ.கூ.யு.க. (உக) உ.கொரி.இ.அ. உ.தீமோ.ச.க.

படியிருந்தும் நான் சரீரத்தில்தரிப்பது உங்களுக்கு உட்கு மிகவும் அவசியம்.—இதைக்குறித்துத் திடநம்பிக்கையாயிருந்து, திரும்பவும் நான் உங்களிடத்தில் வரும்பொழுது என்னைப்பற்றி யேசுக் கிறிஸ்துவில் நீங்கள் அதிகமதிக்காமல்மேன்மை உகபராட்டிமம்பொருட்டு,—நீங்கள் விசுவாசத்தில் விருத்தியையும், சந்தோஷத்தையும் அதிகமாய் அடையும்படிக்கு, நான் இன்னுஞ்சேவித்து, உங்கள் அனைவரோடு தரித்துநிப்பேனென்று அறிந்தென்கிறேன்.—எப்படியும் நான் வந்து உங்களைக் கண்டாலும், உங்களுக்குத் தூரமாயிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியில் உறுதியாய் நின்று, ஒருமனப்பட்டு, சுவீசேஷத்தின் விசுவாசத்தினிமித்தம் உபதங்கூடிப்போராடி,—விரோதிகளினுள் சற்றும் பயமடையாமலிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான்கேட்கும்படி, நீங்கள் கிறிஸ்துவின் னுடைய சுவீசேஷத்திற்குப் பாத்திரராய்மாந்தெரிநீர் நடக்கக்கடவீர்கள்.—அதுவே அவர்கள் கெட்டுப்போவதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கும் அடையாளமாயிருக்கின்றது, அது தேவனுண்டாயிற்று; நீங்கள் கிறிஸ்துவின் மேல் விசுவாசிப்பதற்குமாத்திரமல்ல,—முன்னே என்னிடத்தில் நீங்கள் கண்டதும், இப்பொழுது எனக்குண்டென்று கேள்விப்படுகிறதமாயி அவ்வகைப்பட்டயுத்தமே உங்களுக்கும்நேரிட்டதினால், அவர்சிமித்தம் பாடுபடுகிறதற்கும் நீங்கள் அருள்பெற்றீர்களே..

உ. அதிகாரம்.

௧. ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி வேண்டல்: ௫. கிறிஸ்துத்தாழ்ந்தசிந்தையுடையவராயிருப்பதிலுலே தாழ்மை அவசியமெனக்காட்டல்: ௨௨. பத்தியுள்ளவர்களாய் நான்விடும்படி வலல்: ௨௪. அவர்களைப் பவுல் சேவிக்கவிரும்பல். தீமோத்தேயுவையும், எப்பாயிரோத்தீதையும் அவர்களிடத்திலனுப்பல்.

ஆதலால் கிறிஸ்துவர்க்குள் யாதொரு ஆறுதலும், அன்பினால் மகிழ்ச்சியும், ஆவியின் ஐக்கமும், மனவுருக்கமும், இரக்கவாஞ்சுமுண்டானால்,—நீங்கள் ஏகசிந்தையும், ஏகஅன்புமாயிருந்து, ஒரே மனமும், ஒரே ஆலோசனையுமுள்ளவர்களாகி, என் சந்தோஷத்தைப் பூரணப்படுத்துங்கள்.—வாதத்திலாகிலும், வீண்புகழ்ச்சியினாலாகிலும் ஒன்றையுஞ்செய்யாமல், தாழ்ந்தசிந்தையுள்ளவர்களாய், ஒருவரை ஒருவர்தங்களிலும்

மேன்மையானவர்களென்று எண்ணிக்கொள்வீர்களாக.—அவனவன் தன் தன்காரியங்களைமாத்திரமல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.—கிறிஸ்துவேசுவிவருந்தசிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.—அவர்தேவனுடைய சாயலாயிருந்து, தாம் தேவனுக்குச் சமமானமாயிருப்பதை அபகரிக்கப்பட்டபொருளென்றெண்ணாமலிருந்தார்.—ஆயினும் அவர்தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபத்திடுத்து, மனுஷசாயலாகி,—அவர் மனுஷரூபமாகக்காணப்பட்டிட்டு, மரணத்திற்குத்தம்மைத்தாழ்த்தி, சிலுவையின் மரணத்திற்கே கீழ்ப்பட்டவரானார்.—ஆதலால் தேவனும் அவரை மிகவும் உயர்த்தி, பரமண்டலத்திலும், பூமண்டலத்திலும், கீழுலகத்திலுமுள்ளயாவும் யேசுவின் நாமத்திற்கு முழங்கார்படியிடும்படிக்கும்,—பிதாமாகிய தேவனுடைய மமகிமை பிரகாசிக்க, யேசுக் கிறிஸ்துக்கர்த்தரென்று காவுகன்யாவும் அறிக்கையிடும்படிக்கும்,—சகல நாமங்களுக்கும் மேலான நாமத்தை உக அவருக்குக் குட்டினார்.—ஆதலால் என் பிரியமான உகவர்களே, நீங்கள் எப்பொழுதுங்கட்டளைக்கமைந்திருக்கிறபடி, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கிற பொழுதுமாத்திரமல்ல, இப்பொழுது நான் உங்களுக்குத் தூரமாயிருக்கையிலும் மிகவும் அதிகமாய்ப் பயத்தோடும், நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பைப்பெறும்படி பிரயத்தினம் பண்ணுகள்.—தேவன் உங்கள் உள்ளத்தில், மனவிருப்புகு செய்கை இரண்டையுள் தமது பிரியசித்தத்தின்படி சித்தியாக்கி வருகிறார்.—நான் ஓடினது யெசும், பிரயாசப்பட்டதும் வீணாகாமலிருப்பதினால், கிறிஸ்துவின் நாளில் எனக்கு மகிழ்ச்சியுண்டாவதற்கு,—நீங்கள் சேவாக்கியத்தைப்பிடித்துக் கொண்டு, குற்றமும் கபடமுயில்லாதவர்களாய், கோணலும் வருவுமுள்ள சந்தியாருக்குள் உககத்திலே சுடர்களைப்போலப்பிரகாசித்து,—தேவனுடைய மாசில்லாத சந்தியாராயிருக்கும்படி, சகலத்தையும் மொறுமொறுப்பும், விவாதமுயில்லாமற் செய்யுங்கள்.—நான் உங்கள் விசுவாசமாயி பவியின்மேலும், ஊழியத்தின்மேலும் ஊற்றப்பட்டிப்போனாலும் மகிழ்ந்து, உங்களெல்லாரோடு சந்தோஷப்படுவேன்.—இயுக்தினிமித்தம் நீங்களும் என்னுடன் மகிழ்ந்து சந்தோஷப்படுங்கள்.—அன்றியும் நானும் உங்கள் மகிசெய்திகளை அறிந்து ஆறுதலடையும்படி, சீக்

(௨௫) அதி. உ. ௨௪. உ. கொரி. க. யெசு. (௨௭) அதி. ச. க. கொகரி. க. யெ. யூதா. க. (௨௮) எபே. ச. க. கொலோ. க. யெ. (௨௯) உ. தெச. க. ௫. ரோ. அ. யெ. உ. தீமோ. உ. யெ. அப். ௫. ச. க. ரோ. ௫. க. எபே. ௨. அ. (௩௦) கொலோ. உ. ௨. அப். யெ. யெ. க. தெச. ௨. ௨.—(௨. அதி. ௧.) உ. கொரி. யெ. யெ. கொலோ. க. யெ. (௨) யோவா. க. ௨௬. ரோ. யெ. யெ. க. பேதுரு. க. அ. (௩) கலா. ௫. ௨௬. யா. க. யெ. யெ. ரோ. யெ. யெ. க. பேதுரு. ௫. ௫. (௪) க. கொரி. யெ. ௨௪. ௩௨. (௫) மத். யெ. ௨௬. யோவா. யெ. யெ. க. யோவா. ௨. ௬. (௬) யோவா. க. ௨. ௨. கொரி. ச. க. கொலோ. க. யெ. எபி. க. க. யோவா. ௫. யெ. யோவா. யெ. ௩. ௧௬. (௭) சங். ௨. ௨. ௬. ஏசா. ௫. ௬. தானி. ௬. ௨. ௬. மாற். க. யெ. ௨. ரோ. யெ. ௬. ஏசா. ௫. ௬. எசே. ௬. ௨. ௬. ச. க. ௬. அ. மத். ௨. ௨. ௨. யோவா. க. யெ. ரோ. ௬. ௬. கலா. ச. ௫. எபி. ௨. யெ. யெ. (அ) மத். ௨௬. ௬. ௨. யோவா. யெ. யெ. எபி. ௫. ௬. (௧) யோவா. யெ. ௨. ௫. அப். ௨. ௬. எபி. ௨. ௬. ஏசா. ச. ௫. ௨. ௬. மத். ௨. ௨. ௨. ரோ. யெ. யெ. வெளி. ௫. யெ. (ய) யோவா. யெ. யெ. அப். ௨. ௬. ரோ. யெ. ௬. க. கொரி. அ. ௬. (யெ) எபே. க. யெ. ௨. ௨. எபி. ௬. (யெ) எபே. ச. ௫. (யெ) ௨. கொரி. க. யெ. க. தெச. ௨. யெ. கலா. ௨. ௨. க. தெச. க. ௫. (யெ) ௨. தீமோ. ச. க. ரோ. யெ. யெ. உ. கொரி. எ. ச. கொலோ. க. ௨. ௨. (யெ) ரோ. யெ. ௨. ௬. க. தெச. ௬. ௨.

கிரத்தில் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய யேசுவை உயற்பற்றிநம்புகிறேன்.—உங்கள் காரியங்களை முழுவுதும் விசாரிக்கிறதற்கு அவனைப்போலச் சரிமனதான வேறொருவனும் என்னிடத்திலி டகல்லை.—எல்லாரும் யேசுக்கிறிஸ்துவுக்குரியவைகையல்ல, தங்களுக்குரியவைகளையே உடதேவிகிறார்கள்.—பிதாவுடன்புத்திரன் ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடன் சவிசேஷத்தில் ஊழியஞ்செய்துவந்தான், இதை நீங்கள் பரிட்சித்தறிந்திருக்கிறீர்கள்.—ஆதலால் என் காரியங்களிப்படி நடக்குமென்று நான் அறிந்தவுடன், அவனையே அனுப்பக்காத்திருக்கிறேன்.—உசன்படியும் நான் உங்களிடத்தில் துரிதமாய்வருவேனென்பதற்கு, கர்த்தாலினால் எனக்கு உருமப்பிக்கைகிடைத்தது.—ஆயினும் என்சகோதரனும், உடனவேலையாளும், உடன்சேவகனும், உங்கள்தானாபதியும், என் குறைவுகளைநிறைவாக்கினவனுமாகிய எப்பாரொதித்து என்பவன், உக உங்களெல்லாரீமேலும் வாஞ்சையுள்ளவனும், தன்வியாதியாயிருந்ததை நீங்கள் கேள்விப்பட்டினியித்தம் மிகவுந்துக்கமாயிருக்கிறபடியால், அவனை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்றெண்ணினேன்.—அவன் மரணத்திற்குச் சமீபமாக வியாதிப்பட்டிருந்தானே: தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு மத்திரமல்ல, எனக்குத்துக்கத்தின்மேல் துக்கமுண்டாகாதபடி எனக்குயிரங்கினார்.—ஆதலால் நீங்கள் திரும்பவும் அவனைக்கண்டு சந்தோஷப்படவும், எந்துக்கங்குறையவும் உங்களிடத்தில் அதிகேட்கிரமாய் அவனை அனுப்பினேன்.—ஆனபடியால் கர்த்தருக்குள் அவனை மிருந்த சந்தோஷத்தோடே அங்கிகரித்துக்கொள்ளுங்கள்; இப்படிப்பட்டவர்களைக்கனமாமெண்ணுவீர்களாக.—கூய நீங்கள் எனக்குச்செய்யவேண்டிய ஊழியத்தின் குறைவைநிறைவாக்கும்படி அவன் தன்பிராணையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினியித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.

க. அதிகாரம்.

க.விருத்தசேதனம் முதலானவைகளினால் இரட்சிப்புப்பெறக்கூடாதென்றும், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தாலே மாதிரிப்பெற்றுக்கொள்ளலாமென்று முணர்ந்து, பவுல் கிறிஸ்துவை ஆவலோடே சார்ந்துகொள்ளல்: யெதுஷ்டவனங்களையின்பின்செல்லாமல் தன்னைப்பின்செல்லவேண்டல்.

மேலும் என்சகோதரரே, நீங்கள் கர்த்தருக்குள்

சந்தோஷப்படுங்கள். ஒரேவிதமான காரியங்களைத் திரும்ப உங்களுக்கெழுதுகிறது எனக்குவருத்தமல்ல, உங்களுக்குத்திடமாகும்.—நாய்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், தீமையான வேலையாட்களைக்குறித்துச் சாவதானமாயிருங்கள், சேதனக்காரரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.—சரீரத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனைச் சேவித்து, கிறிஸ்துவேசவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.—சரீரத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பதற்கு எனக்கிடமுண்டு. வேறொருவன் சரீரத்தின்மேல் நம்பிக்கைகொள்ளினதால் அவனிலும் நான் அதிகம்.—நான் எட்டாம்நாளில் விருத்தசேதனம்பெற்றவன், இலரவேலின் வயிச்சத்தில் பேய்யாமீன் கோத்திரத்தான், எபிரேயரிப்பிறந்த எபிரேயன்; நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்.—பத்திவைராக்கியத்தைக்குறித்துச் சபையைத்துன்பப்படுத்தினவன்; நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியைக்குறித்துக் குற்றமற்றவன்.—ஆகிலும் எனக்கு லாபமாயிருந்தவைகளை நான் கிறிஸ்துவுக்காக கஷ்டமென்றெண்ணினேன்.—நிச்சயமாகவே என் கர்த்தராகிய கிறிஸ்துவேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் கஷ்டமென்றெண்ணுகிறேன்: அவருக்காக நான் அவைகளையெல்லாம் கஷ்டமாகத் தள்ளினேன், கிறிஸ்துவை நான் ஆதாயப்படுத்திக்கொள்வதற்கும்,—நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியையல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே வருகிறதும், விசுவாசமூலமாய்த் தேவனால் வருகிறதாமாயிருக்கிற நீதியுடையவனாகி, கிறிஸ்துவுக்குள் அங்கிகரிக்கப்பட்டவனாய்க் காணப்படும்படிக்கும்,—இப்படி நான் அவரையும், அவர் உயிர்த்தெழுதலின் பலத்தையும், அவர் அனுபவித்தவேதனைகளோடே ஐக்கத்தையும் அறிந்திருக்கிறதமல்லாமல்,—எப்படியும் நானும் மரித்தோரிவிருந்து உயிர்த்தெழுதலுக்குத் தகுதியாகும்படிக்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்தை அடையும்படிக்கும், இப்பொழுதே எல்லாவற்றையும் குப்பையைப்போல் எண்ணியிருக்கிறேன்.—நான் பெற்றவனாக, அல்லது தேறிவனவனாகச் சொல்லாமல், எதினியித்தம் கிறிஸ்துவேசுவினால் பிடிக்கப்பட்டேனோ, அதையே பிடித்துக்கொள்ளத்தொடருகிறேன்.—சகோதர ரே, நான் பிடித்துக்கொண்டேனென்று எண்ணுகிறதில்லை: ஒன்று செய்கிறேன், யின்னா

(உக) க.கொரி.யி.உச.கூ. (உஉ) க.கொரி.ச.யி.எ. (உச) அதி.க.உரு. (உரு) அதி.ச.யி.அ. பிலே.உ. உ.கொரி.அ.உக. உ.கொரி.யி.க.க. (உச) அதி.க.அ. (உக) க.கொரி.யி.க.யி.அ. (கூ) க.கொரி.யி.க.யி.எ.—(கூ.அதி.க.) உ.கொரி.யி.க.யி.க. க.தெச.உ.யி.க. (உ) ஏசா.கூ.யி. கலா.கூ.யி.உ.உ.கொரி.யி.க.யி.க.ரோ.உ.உ.அ. கலா.கூ.யி.உ.உ.கொரி.யி.க.யி.க. ஏரே.ச.ச. ரோ.உ.உ.க. கொலோ.உ.யி.க. யோவா.ச.உ.உ.ச. ரோ.எ.க. கலா.ச.யி.ச. (ச) உ.கொரி.யி.க.யி.அ.உ.க. (கூ) ஆதி.யி.எ. யி.உ. உ.கொரி.யி.க.உ.உ.ரோ.யி.க.க.அ.ப.உ.க.ச. (ச) அ.ப.உ.உ.க.கலா.க.யி.க.யி.ச.அ.ப.அ.க.ரோ.யி.கூ. லூக்.க.க. (எ) மத்.யி.க.ச.ச. (அ) ஏசா.கூ.யி.க. ஏரே.க.உ.உ.ச.யோவா.யி.எ.கூ. க.கொரி.உ.க.கொலோ.உ.உ. (க) ரோ.யி.கூ. ரோ.க.யி.எ. ரோ.கூ.உ.உ. (யி) ரோ.ச.கூ.ச.கூ. உ.கொரி.ச.யி.யி.க.உ. தீமோ.உ.யி.க.உ. க.பேதுரு.ச.யி.உ. (யி) அ.ப.உ.க. ஏ. (யி) க.தீமோ.ச.யி.உ. எபி.யி.உ.உ.கூ. (யி) சங்.சூ.யி. லூக்.கூ.சு.உ. உ.கொரி.கூ.யி.ச.க.கொரி.கூ.உ.ச.உ.ச. எபி.சு.உ.

வைகளை மறந்து, முன்னணவைகளை எட்டி நா
 யச டி.—கிறிஸ்து யேசு வினாள் உன்ன
 தத்தினின்று அழைத்தவராகிய தேவன் வைத்
 த பந்தயப்பொருளாகிய இலக்கைக்கண்டு ஒடுகி
 யுடு தேன்.—ஆகையால் நம்மிடே தேரியாவரும் இவ்
 வித சிந்தையுள்ளவர்களையொழியாமா: எந்தக்காரி
 யத்திலாயினும் நீங்கள் வேறுவிதமான எண்ணங்
 கொண்டீர்களேயாகில், அதையுந்தேவன் உங்
 ளகளுக்கு வெளிப்படுத்துவார்.—எப்படியும் நாம்
 எதுவரையில் வந்திருந்தாலும், ஏகசித்தமுள்ளவர்
 களாகி, ஒரே பிரமாணத்தின்படி நடக்கக்கட
 யெவோம்.—சகோதரரே, நீங்கள் கூடி என்னைப் பின்
 பற்றுகிறவர்களாய், நாங்கள் உங்களுக்கு வழி
 காட்டுகிறபடி நடக்கிறவர்களுடைய ஈடையை
 யெப்பாருங்கள்.—அநேகர் கிறிஸ்துவின்கி
 ளைக்கூப்பகளுராய் நடக்கிறார்கள், அவர்க
 ளைக்குறித்து நான் அடிக்கடி உங்களுக்குச் சொன்
 னேன், இப்பொழுது அழகையோடும் உங்க
 ளுக்குச் சொல்லுகிறேன்.—அவர்களுடைய மு
 டிவு நாசம், அவர்களுடைய தேவன் வயிறு, அ
 வர்கள் மகிமை இலச்சையிலிருக்கிறது, அவர்கள்
 உயி இப்பிரபஞ்சத்திற் சிந்தைவைக்கிறார்கள்.—நம்
 முடைய சஞ்சரிப்போ பரமண்டலத்திலிருக்
 கின்றது, அங்கேயிருந்து கர்த்தராகிய யே
 சுக்கிறிஸ்து இரட்சகர் வருதலை எதிர்பார்த்தி
 ருக்கிறோம்.—அவர் எல்லாவற்றையுந் தமக்குக்
 கீழ்ப்படுத்தும்படிக்கு மிகுந்தவல்லமையுடைய
 வராகையால், நம்முடைய ஈனசரிமம் தமது மகி
 மையுள்ளசரித்திற்கு ஒப்பாயிருக்கும்படி அதை
 மறுருப்பப்படுத்துவார்.

ச. அதிகாரம்.

௧. பவுல் சிலவிசேஷங்களை வேண்டல்: ச. நா
 னுவிதசற்சிகிரியைகளைக்குறித்து உபதேசித்தல்:
 ௨. பவுல் துதிசொல்லிச் சிலரிடத்தில் வாழ்த்து
 தல் அனுப்பல்.

ஆன்மபடியினால் எனக்கு அன்புள்ளவர்களு
 மாய், வாஞ்சிக்கப்பட்டவர்களுமாய், எனக்குச்
 சந்தோஷமும் கிரீடமுமாயிருக்கிற என்சகோ
 தரரே, பிரியமானவர்களே, நீங்கள் இவ்விதமாகக்
 ௨ கர்த்தருக்குள் ஸ்திரமாயிருங்கள்.—கர்த்த
 ரில் ஏகசித்தமுள்ளவர்களாயிருக்கும்படியுவோ
 ௩ ளுகிறேன்.—என் உண்மையானகூட்டாளியே,
 அவர்களுக்குத் துணையாய் நிற்கும்படி உன்னை
 யும் வேண்டிக்கொள்ளுகிறேன், அவர்கள் கிலீ

யியோடும், மற்ற என் உடனவேலையாட்களோ
 டுஞ்சவிசேஷத்தைக்குறித்துஎன்னோடேகூடிப்
 போராடினார்களே, அவர்களுடைய நாமங்கள்
 சீவபுத்தகத்திற் பதிந்திருக்கின்றன.—கர்த்த
 ௪ ருக்குள் எப்பொழுதுஞ் சந்தோஷப்படுங்
 கள்: சந்தோஷப்படுங்கொள்து திரும்பவுஞ்
 ௫ சொல்லுகிறேன்.—உங்கள் அடக்கம் எல்லாருக்
 குந் தெரியவரக்கடவது. கர்த்தர் சமீபமாயி
 ௬ ருக்கிறார்.—நீங்கள் ஒன்றையுந் குறித்துக் கவ
 ளைப்படாமல், எல்லாவற்றிலும் உங்கள் விண்
 ௭ ணப்பங்களை ஸ்தோத்திரிப்புடனே பிரார்த்தனை
 யினாலும், வேண்டெதிலினாலும் தேவனிடத்திலே
 ௮ தெரியப்பண்ணுங்கள்.—அப்பொழுது எந்தப்புத்
 திக்குமெட்டாத தேவ சமாதானம், கிறிஸ்து
 யேசுவினாள் உங்களை இருதயங்களையுஞ் சிந்த
 ௯ யைகளையுந் காப்பாற்றும்.—சகோதரரே, சத்திய
 அ மும், இலக்கணமும், நேர்மையும், பவத்திரமும்,
 நேசமும், நற்கீர்த்தியுமானவைகளைவைகளோ,
 மற்றப்புண்ணியமும், புகழ்ச்சியுமானவைகளை
 வைகளோ, அவைகளையே சிந்தித்துக்கொள்வீர்க
 ளாகவேன்று கடைசியாய்ச்சொல்லுகிறேன்.—
 ௧ நீங்கள் என்னிடத்திற்குந் தரும், அடைந்தும், கேட்
 ௨ டும், கண்டுமிருப்பவைகளின்படி நடந்துகொள்
 ௩ வீர்களாக: அப்பொழுது சமாதான தேவன் உங்
 ௪ களோடிருப்பார்.—நீங்கள் என்னைவிசாரிக்கும்
 ௫ விசாரனை இப்பொழுது திரும்பவுந்தழைத்தினி
 யித்தம், கர்த்தருக்குள் காண் மிகவுங் களி
 ௬ கூருகிறேன். முன்னமே என்மேற் சிந்தைவைத்
 தீர்களே; ஆகிலும் உதவிசெய்யச் சமயம் மாத்திரம்
 ௭ உங்களுக்குக் கிடைக்கவில்லை.—நான் குறைவு
 ௮ பட்டதினால் இப்படிச் சொல்லவில்லை: எந்தநிலை
 மையிலும் மனத்திருத்தியாயிருக்கக் கற்றுக்கொ
 ௯ ண்டேன்.—குறைவுபட அறிவேன், நிறைவுபட உ
 அறிவேன்: எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் தி
 ருத்தியாயிருக்கவும், பசியாயிருக்கவும், நிறைவு
 ௧ படவும், குறைவுபடவுக்கற்றுக்கொண்டேன்.—
 ௨ என்னைப்பலப்படுத்துகிற கிறிஸ்துவினா லே
 ௩ சகலத்தையுஞ் செய்ய எனக்குத்திராணியுண்டு.—
 ௪ ஆனாலும் என் உபத்திரவத்திலே நீங்கள் எனக்கு
 ௫ உதவிசெய்ததினாலே நன்றாய்ச்செய்தீர்கள்.—பி
 ௬ லிப்பியரே, சவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான்
 ௭ மக்கேதோனியாவிலிருந்து புறப்பட்ட பொழு
 ௮ து, நீங்கள் மாத்திரமேயன்றி, வேறொரு சபை
 ௯ யுங் கொடுக்கல் வாங்கல் என்பதில் உடன்பட
 வில்லை, இதை அறிந்துகொள்ளுங்கள்.—தெசுலிக

(யச)உ.தீமோ.ச.எ.அ. எபி.உ.உ.க. எபி.க.க.(யு)க.கொரி.உ.ச. கலா.இ.ய.(யச)ரோ.ய.உ.யச. கலா.க.யச.அதி.
 ௨.உ.(யஎ)க.கொரி.ச.யச. க.தெச.க.க. க.பேதுரு.இ.க.(யச)கலா.க.எ.(யச)உ.கொரி.யச.யு.இ.உ.பேதுரு.உ.
 க.ரோ.யச.யச.க.தீமோ.க.இ.தீ.க.யச.ஓசி.ச.எ.உ.கொரி.யச.யு.உ.ரோ.அ.இ.(உய)எபி.உ.எ.யச.க.கொலோ.
 ௩.க.க.அ.ப.க.யச.க.கொரி.க.எ.க.தெச.க.க.தீ.உ.யு.உ.(உச)க.கொரி.யு.ச.க.ச.அ.ச.க.கொலோ.க.ச.க.யோ
 ௪.வா.க.உ.எபி.க.உ.க.க.கொரி.யு.இ.உ.ச.உ.எ.—(ச.அதி.க.)அதி.க.அ.உ.கொரி.க.யச.க.தெச.உ.யச.உ.ய.அதி.
 ௫.க.உ.எ.(உ)அதி.உ.உ.(க)ரோ.யச.க.யா.ந்.க.உ.க.உ.தாளி.ய.உ.க.ஓர்.ய.உ.ய.வெளி.உ.ய.ய.வெளி.உ.ச.உ.எ.
 (ச)ரோ.ய.உ.ய.உ.க.தெச.இ.யச.க.பேதுரு.ச.யச.எபி.ய.உ.இ.யா.ந்.இ.அ.க.க.பேதுரு.ச.எ.உ.பேதுரு.க.அ.
 ௬.உ.தெச.உ.உ.(ச)சவ்.இ.உ.உ.நீதி.யச.க.மத்.ச.உ.இ.க.பேதுரு.இ.எ.(எ)யோவா.யச.உ.எ.ரோ.இ.க.கொ
 ௭.லோ.க.யு.இ.(அ)க.தெச.இ.உ.உ.(க)அதி.க.ய.எ.ரோ.யு.இ.க.க.உ.கொரி.யச.யச.க.தெச.இ.உ.க.எபி.யச.உ.ய.(ய)
 ௮.உ.கொரி.யச.க.(யச)க.தீமோ.க.ச.அ.ய.உ.கொரி.ச.யச.உ.கொரி.ச.ய.ய.(யச)யோவா.யு.இ.உ.கொரி.
 ௯.ய.உ.க.(யச)அதி.க.எ.(யு)உ.கொரி.யச.அ.க.

லோனிக்காவில் நான் குறைவுபட்டபொழுது நீங்கள் ஒருதரம் மாத்திரமல்ல, இரண்டதரம் அனுப்பினீர்கள்.—நன்கொடையை நான் விரும்புகிறவனாய் இதைச் சொல்லவில்லை: உங்களுக்கு இலாபம் உண்டாயிற்றுமே. பலனையே விரும்புகிறேன்.—இப்பொழுது எல்லாம் எனக்குக் கிடைத்தது: பரிபூரணமுண்டாயிற்று, தேவனுக்கு மிகப்பிரியமும், அங்கிகரிக்கப்பட்டத்தக்கதுமான சுகந்தனை வேத்கியப்பொருளினீங்கள் அனுப்ப, நான் எப்பாபிரொதித்தின் கையில் பெற்றுக்கொண்டபடியாக நான் பூரணப்பட்டிருக்கிறேன்.—என் தேவன் தமது மகிமையுள்ள ஐசுவரியத்தின்படி கிறிஸ்து

யேசுவினால் உங்கள் குறைவுகளை எல்லாம் நிறைவேற்றுவார்.—சதாகாலங்களிலும் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு மகிமையுண்டாவதாக ஆமென்.—கிறிஸ்து யேசுவின்ப உரிசுத்தவான்கள் யாவருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னுடனிருக்கிற சகோதரர் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.—பரிசுத்த உத்தவான்களினவரும், விசேஷமாக இராசாவின் அரமணியிலுள்ளவர்களும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.—நம்முடைய கர்த்தவராகிய யேசு கிறிஸ்துவின் கிருபை உங்களை வரோடும் இருக்கக்கடவது. ஆமென்.

(யெ) ரோ. ௧௦. ௨௮. தீ. ௧. ௧௪. (யெ) அதி. ௨. ௨௫. எபி. ௧௧. ௧௬. உ. கொரி. ௧. ௧௨. (யெ) சங். ௨. ௧. ௧. உ. கொரி. ௧. ௮. எபே. ௧. ௮. (உய) ரோ. ௧௬. ௨௭. கலா. ௧. ௫. (உக) கலா. ௧. ௨. (உஉ) அதி. ௧. ௧௧. (உக) ரோ. ௧௬. ௨௪.

கொலோசருக்கெழுதிய நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்துதல்சொல்லல்: கூ. கொலோசரின் விசுவாசத்தினிமித்தம் பவுல் ஸ்தோத்திரஞ்சொல்லல்: கூ. ஞானவரங்கள் அவர்களுக்குக்கிடைக்கும்படி பவுல் பிரார்த்தித்தல். கிறிஸ்துவின் தேவத்துவத்தையும், அவருடைய அனுக்கிரகத்தையுந் தெரிவித்தல். சலிசேஷத்தைப் பிரசித்தப்படுத்துகிறதற்குத் தனக்குண்டான அதிகாரமே அருளென்றுசொல்லல்.

தேவனுடைய சித்தத்தினாலே யேசுக்கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொலோசிலே கிறிஸ்துவர்களுள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரருக்கு எழுதிக்கொள்வது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவினாலும் உங்களுக்குக்கிருபையுஞ் சமாதானமுமுண்டாக்க்கடவன.—கிறிஸ்துவே சுவின்மேல் நீங்கள் விசுவாசம்வைத்திருக்கிறதையும், எல்லாப்பரிசுத்தவான்கள்கேள்வியும் நீங்கள் அன்புகூருகிறதையும் நாங்கள் கேள்விப்பட்டு.—சத்திய சலிசேஷத்தின் வாக்கியத்தினாலே நீங்கள் முன்புகேட்டபடி, பரமண்டலத்தில் உங்கள் நிமித்தம்வைக்கப்பட்டிருக்கிற நம்பிக்கைப் பொருளுக்காக, நம்முடைய கர்த்தரான யேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து, எப்பொழுதும் உங்களுக்காகப் பிரார்த்தனைபண்ணிவருகிறோம்.—அந்தச் சலிசேஷம் உலகத்திலெங்கும் பரம்பிப் பலனை விளைவிக்கிறதுபோல, உங்களிடத்திற் சேர்ந்து, நீங்கள் தேவனுடைய கிருபையை உண்மையாய்க் கேட்டறிந்துகொண்டநான்முதலாக உங்களுக்குள்ளும் பலனைக்கொடுக்கிறதாயிருக்கின்றது.—அதை நீங்கள் எங்களுக்குப் பிரியமான உடன்கூலக்காரனும், உங்களுக்காகக்கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனாகிய எப்பாபிராவினிடத்திற் கற்றுக்கொண்டீர்கள்.—ஆவில்கேற்ற உங்கள் அன்பை அவனே எங்களுக்குத் தெரிவித்தான்.—நாங்கள் அதைக்கேள்விப்பட்டநான்முதல் நீங்கள், சம்பூரணஞானத்திலும், ஆவில்கேற்றபுத்தியிலும், அவருடையசித்தத்

தை அறியுமறிவிலும் நிறைந்தவர்களாகி, தேவனை அறிகிற அறிவிலே விருத்தியடைந்து, சகலநற்கிரமியைகளாகிய கனிகளைக்கொடுத்து, கர்த்தருக்குப் பாத்திரமும், மிருத்த பிரியருமாய் நடக்கவும்,—அவருடைய மகிமை பொருந்திய வகவல்லமையின்படி ஆனந்தத்தோடே சம்பூரணமான சாந்தமும், சீடிய பொறுமையுமுள்ளவர்களாகும்பொருட்டு, மகிமையுள்ளவல்லமையினால் பலப்படுத்தப்படவும்,—ஒளியுள்ள பரிசுத்தவான் உட்கருடைய சுதந்தரத்திற் பங்கடைவதற்கும்மை யோக்கியராகின பிதாவைத்துதிசெய்து, உங்கள் நிமித்தம் இடைவிடாமல் வேண்டதல்பண்ணிவருகிறோம்.—அவர் இருளின் அதிகாரத்திலிருந்து நம்மைவிடுவித்து, தமக்கன்பானவராகிய குமாரனுடைய இராச்சியத்திற் பிரவேசிக்கப்பண்ணினார்.—இவருடைய இரத்தத்தினால்பாவம் மன்னிப்பாகிய மீட்பைப்பெற்றிருக்கிறோம்.—இவர், அதரிசிய தேவனுடைய சாயலுள்ளவயிலும், சகல சிருஷ்டிகளுக்கும் முதன்மையுமாயிருக்கிறார்.—அவராலே யாவுஞ் சிருஷ்டிக்கப்பட்டன; வானத்திலுள்ளவைகளும், பூமியிலுள்ளவைகளும், பிரபுத்துவங்களும், இராசத்துவங்களும், பிரபுத்துவங்களும், அதிகாரங்களும், காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் எல்லாம் அவராலும், அவர் நிமித்தமுஞ் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன.—அவர் எல்லா யெவற்றிற்கும் முந்தினவராயிருக்கிறார், சகலவஸ்துக்களும் அவராலே நிலைநிற்கின்றன.—அவர், அடிசபையாகிய சீர்த்துக்குத்தலையாயிருக்கிறதும்லாமல், சருவத்திலும் மேன்மையுள்ளவராகும் பொருட்டு ஆகியும், மரித்தோரை நீங்கி உயிர்ந்தெழுந்த முதற்பேறுமானவராயிருக்கிறார்.—சகல சம்பூரணமும் அவருக்குள்ளேவாசமாயிருக்கும்படிக்கும்,—அவர் சிவ்வையிற் சிந்தின இயெவரத்தினால் சமாதானமாக்கி, பூமியிலும் வானத்திலுமுள்ள வஸ்துக்கள் யாவையும் அவராலேதமக்கு ஒப்புரவாக்கும்படிக்கும், பிதாபிரியமாயிருந்தார்.—முன்னே தூர்க்கிரமியைகளி உட்காலு அந்நியரும், மனதிலே சத்தருக்களுமாயிருந்த உங்களைத் தம்முடைய சமூகத்தில்—பரிஉஉசத்தமும், மாசின்மையும், குற்றஞ் சாற்றப்படா

(க. அதி. க.) எபே.க. (உ) க.கொரி.ச.யெ. கலா.க.கூ. (கூ) எபே.க.யெ. எபி.க.யெ. (ச) க.கொரி.க.ச. எபே.க.யெ. உ.தீமோ.ச.அ. க.பேதுரு.க.கு. (சு) மத்.உ.ச.யெ. ரோ.யெ.யெ. யோவா.யெ.யெ.யெ. யிலி.க.யெ. உ.கொரி.க.ச. எபே.கூ.உ. தீத்.உ.யெ. க.பேதுரு.யெ.உ. (எ) பிலே.உ.க. உ.கொரி.யெ.உ.க. க.தீமோ.ச.சு. (அ) ரோ.யெ.கூ.உ. (க) எபே.க.யெ.யெ. க.கொரி.க.ச. ரோ.யெ.உ. எபே.கூ.யெ. யோவா.யெ.யெ.யெ. உ.கொரி.க.சு. எபி.யெ.உ.ச. (ய) எபே.ச.க. க.தெச.உ.யெ. க.தெச.ச.க. (யெ) எபே.கூ.யெ. எபே.ச.உ. அப்.கு.ச. ரோ.கூ. (யெ) எபே.கூ.யெ. அப்.உ.ச.யெ. எபே.க.யெ. (யெ) எபே.ச.யெ. எபி.உ.யெ. க.பேதுரு.உ.க. க.தெச.உ.யெ. உ.பேதுரு.க.யெ. மத்.கூ.யெ. எபே.க.கூ. (யெ) எபே.க.சு. (யெ) உ.கொரி.ச.ச. எபி.க.கூ. வெளி.கூ.யெ. (யெ) யோவா.க.கூ. க.கொரி.சு.சு. எபே.கூ.கூ. எபி.க.உ. ரோ.சு.கூ. எபே.க.யெ. க.பேதுரு.கூ.உ. ரோ.யெ.கூ.கூ. எபி.உ.யெ. (யெ) யோவா.க.கூ. க.கொரி.சு.சு. (யெ) க.கொரி.சு.கூ. எபே.க.கூ. அப்.உ.ச.உ. க.கொரி.கூ.யெ. உ.யெ.கூ.வெளி.க.கூ. (யெ) யோவா.க.யெ. (உ) எபே.உ.யெ.யெ.யெ. உ.கொரி.கூ.யெ. எபே.ச.கூ. (உச) எபே.உ.ச.உ.யெ.யெ. தீத்.க.யெ.யெ. (உஉ) எபே.உ.யெ.யெ. யூதா.உ.ச.

மையுமுன்னவர்களாய் ஸ்தாபிக்கும்பொருட்டு, அவர் தமதுசீர்தத்தை மரணத்திற்கு ஒப்புக்கொடெடுத்து, உங்களுக்கும் ஒப்புரவாக்கினார்.—ஆதலால் வாணத்தின்மீடும்பொருள் எல்லாச்சனங்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டதும், நீங்கள் கேட்டதுமாகிய அந்தச்சலிசேஷத்தின் கம்பிக்கைக்கு விலகிப்போகாமல், விசுவாசத்தில் அஸ்திபாரப்பட்டி, உறுதியாய் நிலைகொண்டிருப்பீர்களேயா உசகில் அப்படியேயாகும்.—பவுலாகிய நான் அதற்கு ஊழியக்காரனாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன்; உங்கன்நிமித்தம் இப்பொழுது நான் அனுபவிக்கின்ற உபத்திரவங்களின் சந்தோஷப்பட்டி, கிறிஸ்துவின் உபத்திரவங்களின்சேஷத்தை என் மாயிசத்தில் அவருடைய சீரமாகிய சபையினிமித்தம் நிறைவேற்றுகிறேன்.—உரு அதற்கு நான் தேவனுடைய நியமத்தின்படி உருஊழியக்காரனானேன்.—ஆதிகாலத்தொடங்கித்தலைமுறைதலைமுறையாக மறைவாயிருந்து, இப்பொழுது அவருடையபரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட மறைபொருளாகிய தேவவாக்கை நிறைவாய்ப் பிரசங்கம்பண்ணுகிற பாரம், உங்கன்நிமித்தம் என்னிடத்தில் ஒப்பிக்கப்பட்டிருக்கின்றது.—அந்தப் பரிசுத்தவான்களுக்கு அந்நியரைப்பற்றும் இத்தமறைபொருளின் மகிமைபொருந்திய ஐசுவரியமின்னதென்று தெரியப்பண்ணத்தேவன் சித்தமாயிருந்தார்; அது உங்களிலுள்ள மகிமையின் கம்பிக்கையாகிய கிறிஸ்துவே.—எந்தமனுஷியையும் கிறிஸ்துவே சுவீனாலே சீர்பொருந்தினவனாக நிறுத்தும்படிக்கு அவரையே பிரசுத்தப்படுத்தி, எந்தமனுஷியையும் உணர்த்தி, சகலவிதமான ஞானத்தோடும் உபதேசிக்கிறோம்.—அந்தகாகஎன்னிடத்தில் உவல் மமையை உண்டாக்குகிற அவருடைய பலத்தின்படி நான் போராடி, பிரயாசப்பட்டி வருகிறேன்.

உ. அதிகாரம்.

க. ஸ்திரமாயிருக்கும்படி பவுல் அவர்களை வேண்டல்: அ. வீணவித்தையைக்குறித்து எச்சரித்தல்: டிசு. தேவதூதருக்குப் பூசைசெய்யாமல் விலக்கல்: உயி. இப்பிரபஞ்சமானவைகளையும், மனுஷருடைய விதிகளையும் விலக்கும்படி எவல். நீங்கள், இலாவோகிக்கையா சபையாரும், சீர்த்தின்படி என்முக்கத்தைக் காணுகிறீர்கள் மற்றவர்களும், —அன்பிலிசைத்தவர்களாய் மன ஆறுதலடைந்து, சகலசம்பூரண நிக்கையுடைய

கிய ஐசுவரியத்தைப்பெற்று, — ஞானமும், அறிவுமாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்குகிறிஸ்துவுக்கும், பிதாவாகிய தேவனுக்கு முரிய இரகசியத்தை அறிக்கையிடும்படி, உங்கன்நிமித்தமும், அவர்கள்நிமித்தமும் எனக்குண்டான போராட்டமின்னதென்று நீங்கள் அறியவிரும்புகிறேன்.— ஒருவனும் நயவாக்குகளினால் உங்களைவஞ்சியாதபடி இதைச்சொல்லுகிறேன்.— நான் சீர்த்தின்படி உங்களைடே இல்லாதிருக்கும், ஆவியின்படி இருக்கிறேன், கிறிஸ்துவில் உங்கன் ஒருமகையும், உங்கன் உறுதியான விசுவாசத்தையும் பார்த்துச்சந்தோஷப்பட்டிகிறேன்.— ஆண்படியினால் நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவே சகல அங்கிகரித்த பிரகாரம், — நீங்கள் பெற்ற உபதேசத்திற்கேற்க அவருக்குள்ளே வேருன்றி, அவர்மேற் கட்டப்பட்டி, விசுவாசத்திலே ஸ்திரப்பட்டி, அதிலே விருத்தியடைந்து ஸ்தோத்திரஞ்செய்து, இப்படி அவருக்கேற்றபடி நடவடிகள்.— கிறிஸ்துவின்படியல்ல, அமனுஷருடைய பாரம்பரை முறைமையின்படியேயும், உலகத்திலுள்ள சிறமையானவழிபாடுகளின்படியேயுமானவீணும், வஞ்சனையுமாயிருக்கிற கல்வியினால் ஒருவனும் உங்களைவஞ்சியாதபடி நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.— அவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் உருவாய்த்தகியிருக்கின்றது.— சகல ஆதிபத்தியங்களுக்கு, அதிகாரங்களுக்குத் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் சம்பூரணப்பட்டிருக்கிறீர்கள்.— அவர் பண்ணுகிற விருத்தசேனத்தினாலே நீங்கள் சீர்த்தின்ப பாவங்கள் முழுவதையும் நீக்கி, கையாற்செய்யப்படாத விருத்தசேனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.— அவரோடே நீங்கள் உருணஸ்நானத்தினால் அடக்கப்பண்ணப்பட்டி, மரித்தோரிவருந்து அவரை எழுப்பினதேவன் அருளிய பராக்கிரமத்தில், விசுவாசத்தினால் அவருடன் உயிர்த்தெழுந்தாயிருக்கிறீர்கள்.— பாவம் டிசுகளினாலும், உங்கன் மாயிசவிருத்தசேனமில்லாமையினாலும் மரித்தவர்களாகிய உங்கன் பாவங்களெல்லாவற்றையும் அவர் உங்களுக்கு மன்னித்து, அவருடன் உங்களை உயிர்த்தார்தார்.— நம்மைக்குறித்து கமக்குவிரோதமாயிருந்தகட்ட டிசுகளின் கையெழுத்தை அழித்து, அதை கடுவிவிராதபடி எடுத்து, தமது சிலுவையில் அறைத்து, — ஆதிபத்தியங்களையும், அதிகாரங்களையும் டிசு

(உக) எபே.கூ.யெ.யோவா.யெ.சு. ரோ.யெ.யெ.வச.சு. (உச) அப்.க.யெ. உ.கொரி.கூ.சு.எபே.கூ.எ. க.தீமோ. உ.எ.ரோ.இ.கூ. உ.கொரி.எ.சு. எபே.கூ.க.யெ. உ.கொரி.கூ.இ.சு. பிவி.கூ.யெ. உ.தீமோ.க.அ. எபே.க.உ.உ. (உஊ) க.கொரி.கூ.யெ. உ.கொரி.எ.சு. எபே.கூ.உ. (உச) ரோ.யெ.யெ.யெ. ரோ.யெ.உ.உ. க.கொரி.உ.எ.எபே.கூ.கூ.மத்.யெ.யெ. உ.தீமோ.க.யெ. (உஎ) உ.கொரி.உ.யெ. ரோ.கூ.உ.கூ.எபே.க.அ. க.தீமோ.க.க. (உஅ) அப்.உ.யெ.உ.யெ.உ.எ.க.உ.கொரி.யெ.உ. எபே.இ.உ.சு. (உக) க.கொரி.யெ.யெ.அதி.உ.க. எபே.க.உ.கூ.—(உஅதி.உ.) உ.கொரி.க.க.அதி.கூ.யெ. (கூ) பிவி.கூ.யெ. க.தெச.உ.உ.பிவி.கூ.அ. க.கொரி.க.உ.சு. எபே.க.எ. (ச) ரோ.யெ.யெ. உ.கொரி.யெ.யெ. எபே.ச.யெ. (இ) க.கொரி.இ.கூ.க.தெச.உ.யெ. க.கொரி.யெ.ச.யெ. க.பே.தரு.இ.கூ. (சு) க.தெச.ச.க.பூதா.கூ. (எ) எபே.உ.உ.க.உ. (அ) எரே.உ.கூ.அ. ரோ.யெ.யெ. எபே.இ.எ. எபி.யெ.கூ. மத்.யெ.உ. கலா.க.யெ. கலா.ச.கூ. (க) யோவா.க.யெ. (ய) யோவா.க.யெ.எபே.ச.உ.உ. (யெ) ரோ.க.சு. அதி.கூ. எபே.க.உ.கூ. அப்.உ.உ.சு. (யக) எபே.உ.உ.சு.எ.யெ. (யச) எபே.உ.யெ.யெ. (யஊ) ஆதி.கூ.யெ. சம்.சு.யெ. சசா.இ.கூ.யெ. மத்.யெ.உ.கூ. யோவா.யெ.உ.கூ. எபே.ச.அ. எபி.உ.யெ. எபே.கூ.யெ.

கொள்ளியிட்டு, அவைகளின்மேல் வெற்றிசிறந்து, அவைகளைப் பிரசித்தமாய் இலச்சைப்படுத்தி யசு னார். - ஆதலால் போசனபானந்தையும், உற்சவதி னங்களையும், அமாவாசிகளையும், ஓய்வுநாட்களையுக் குறித்து ஒருவனும் உங்களைக் குற்றவாளிக ளெ னாக்கப்படாது. - அவைகள்வரும்விசேஷங்களுக் குநிழலானவைகள்; பொருள் கி றி ஸ் து வே. - யசு சயேச்சையின்படி தேவ துதருக்குச்செய்யும் ஆ ராதனையின்மேலும், தாழ்மையின்மேலும் நம்பித் தைவைத்து, தன் மாமிசினிந்தையினாலே விருதா வாய் இறுமாப்படைந்து, தான்காண்தைவைகளைது யசு ழைந்துபார்த்து, - பொருத்துகளாலும், கட்டுகளாலும் ஸ்திரம்பெற்றிணைக்கப்பட்டசீர்மணந்தை யும் தேவவிருத்தியாக வருத்திக்கப்பண்ணுகிறத லையைப்பற்றிக்கொள்வானெவனும், உங்கள் பந்தயப்பொருளை அபகரிக்க இடங்கொடாதி யெ ருங்கள். - நீங்கள் உலகத்திலுள்ள சிறுமையானவ ழிபாடுகளுக்குக் கி றி ஸ் து வே டே மரித்த உக வர்களானீர்களையாகில், - அனுபவித்தமாதிரித் தில் அழிந்துபோகும்பொருளைத்தொடவும், ருசி உஉ பார்த்தல், எடுக்கவும் வேண்டாமென்றி - ம னுஷருடைய விதிகளுக்கும், கற்பனைகளுக்கும், இப்பிரபஞ்சத்தின் சனங்களைப்போல் வசப்ப உக டவேண்டியதென்ன. - இவைகள் சயசித்த ஆரா தனையினாலும், தாழ்மையினாலும், சீர்தைப்பே னுமல் அதை வருத்தப்படுத்திகையினாலும், ஞா னவேஷமுள்ளவைகளாயிருக்கின்றன.

௩. அதிகாரம்.

௧. கிறிஸ்துவின்மேல் மனம்வைக்கும்படிவேண்ட ல்: ௫. பாவக்குணங்களையடக்கி, நற்கிரியை களைச் செய்யும்படி பவுல் உபதேசித்தல்: ௧௫. ஸ்திரி, புருஷர், பிள்ளைகள், பெற்றார், பணிவி டைக்காரர் செய்யத்தக்கவைகளைக் குறித்தல். நீங்கள் கி றி ஸ் து வு ட எழுந்ததுண்டானால், தேவ னுடைய வஸ்துபாரிசத்தில் வீற்றிருக்கிற கி றி ஸ் து வின் ஸ்தானத்திலுள்ளமே உ லானவைகளைத்தேடுங்கள். - நீங்கள் மரித்தீர்களே, உங்கள் சீவன் கி றி ஸ் து வு ட னே தே வ னிடத்தில் மறைந்திருக்கின்றது. - ஆதலால் பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையேசிற ச தித்துக்கொள்ளுங்கள். - நமக்குச் சீவனாகிய கி றி ஸ் து வெளிப்படும்பொழுது, நீங்களும் அவரு டு டனே மகிமையோடே வெளிப்படுவீர்கள். - ஆத

லால் பூமியிலே வேசைமார்க்கமும், அசுத்தமும், விரகதாபமும், துரிச்சையும், விக்கிரகாராதனையான பொருளாகையுமாய் உங்கள் அவயவங்களி னு டை ய கோபங் கட்டினீர்களெய்யாத பிள்ளை களின்மேல் வருகின்றது. - முற்காலத்தில் நீங்க ளும் இவைகளுக்கேற்ககூடாந்து நாள்விட்டுவந்தீர் கள். - இனிக்குரோதமும், கோபமும், துர்க்குண மும், துஷணமும், முறைகெட்டபேச்சுகளுமாய் இவைகளையெல்லாம் உங்கள்வாயினின்றும் அகற்றுகள். - ஒருவருக்கொருவர் பொய்சொல் லாதிருங்கள். - நீங்கள் அதின்பெய்கையுடனே ப மையபுருஷனைக்கழற்றிவிட்டு, சிருஷ்டி க ர் த் தா வி ன் சாயலுக்கேற்க ஞானத்தினாலேபுகிதாச் சப்பட்ட புதிய புருஷனைத் தரித்துக்கொண் டீர்கள். - அதிலே கிரேக்கனும், யூதனும், விருத் தசேதனமுள்ளவனும், விருத்தசேதனமில்லாதவ னும், மிலேச்சனும், ஸ்கீத்தனும், அடிமையும், சுயாதீனனும் இல்லை: கி றி ஸ் து வே சகலருக்குள் ளுஞ் சகலமுமாயிருக்கிறார். - ஆதலால் நீங் டை கள் தே வ னால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாய், பரிசுத்தமும் பிரியமுமுள்ளவர்களாகி, உ ருக்கமான இரக்கத்தையும், தயையையும், தாழ்ந் தசின்தையையும், சார்த்தத்தையும், நீடியபொறு மையையும் தரித்துக்கொண்டு, - ஒருவர்மேல் ஒரு வர் பொறுமையாயிருந்து, ஒருவருக்கொருவர் மன்னித்து, ஒருவருக்கொருவர் குறைபாடுண்டானால், கி றி ஸ் து உங்களுக்கும் மன்னித்துபோ லீங்களுமன்னிப்பீர்களாக. - இவைகளெல்லா யசு வற்றின்மேலுஞ் சீராக்கும் அன்பாகிய இடைக் கச்சைக் கட்டுங்கள். - தேவசமாதானம் உங்கள் இ ருதயங்களில் ஆளுகையெய்க்கடவது, அதற்கு நீங்கள் ஒரே சீர்மாயிருக்கும்படி அழைக்கப் பட்டீர்களே; நீங்கள் நன்றியறிந்தவர்களாயிருப்பீர்களாக. - கி றி ஸ் து வி னு டைய வாக்கு கெ ல்லானாளுனத்தொடும் உங்களுக்கும் பரிபூர ணமாக வாசம்பண்ணக்கடவது; சங்கீதங்களினாலும், கீர்த்தனங்களினாலும், ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லி, பத்தியோடு மனதிலே கர்த்தருக் கெ ண் று பாட்டுப்பாடுங்கள். - நீங்கள் வாக்கி யெ ன லாகிலும், கிரியையினாலாகிலும் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய யேசு

(யசு) ரோ.யசு.௧.௧.ய.௧௧. ரோ.யசு.௨.௧௫. க.கொரி.அ.அ. ரோ.யசு.௩. கலா.ச.ய. (யௌ) எபி.அ.௩.(ய௫) எசேக்.ய.௧. ௧. தீமோ.க.௪.(ய௬) எபே.ச.யசு.௧௫. வச.ச. (௨௧) ரோ.சு.௧.௧. கலா.உ.யசு. எபே.௨.ய.௧௫.வச.அ. கலா.ச.௧.௧. (௨௨) க.தீமோ.ச.௧. (௨௨) ஏசா.௨.௧.யசு. மத்.ய.௧௫.அ. தீ.த.யசு. (௨௬) க.தீமோ.ச.அ. வச.ய.௫. - (௧. அ.தி. ௧.) ரோ.சு.௧. எபே.௨.௪. ரோ.அ.௧.௪. எபே.௧.௨.௫. (௨) ரோ.சு.௨. கலா.௨.௨.௫. உ.கொரி.௩.௧. (ச) க.யோவா.௧.௨. யோவா.யசு.௨.௩. க.கொரி.ய.௧௧. பி.வி.௧.௨.௧. (௫) ரோ.அ.யசு. கலா.௩.௨.௪. ரோ.சு.யசு. எபே.௩.௧.௧.௧.௧.௧.௧.௧.௧. ௩. எபே.௩.௧. (௬) ரோ.௧.௨.௫. எபே.௧.௧. வெளி.௨.௨.௫. எபே.௧. (௭) ரோ.௧.யசு.௨.௫. எபே.௨.௨. தீ.த.௧. ௧. (௮) எபே.ச.௨.௨. எபி.ய.௨.௧. யா.க.௧.௨.௧. க.பேதுரு.௨.௨. எபே.ச.௨.௧. (௯) லேவி.யசு.யசு. எபே.ச.௨.௧. (௧௦) எபே.ச.௨.௨.௧.௨.௪. ரோ.ய.௨.௨. எபே.௨.௫. (யசு) ரோ.ய.ய.௨. க.கொரி.ய.௨.யசு. கலா.௧.௨.௪. எபே.சு.அ. எபே. ௧.௨.௧. (ய௨) எபே.ச.௨.௪. க.தெச.௧.௧. க.பேதுரு.௧.௧. ௨.பேதுரு.௧.௧. கலா.௩.௨.௨. எபே.ச.௨.௧.௨. பி.வி.௨. ௧. (யசு) மா.யசு.௨.௧. எபே.ச.௨.௧.௨. (யசு) க.பேதுரு.ச.அ. யோவா.யசு.௧.௪. ரோ.யசு.அ. க.கொரி.யசு. எபே. ௩.௨. க.தெச.சு.௧. க.தீமோ.௧.௧. எபே.சு.௧. (யசு) ரோ.யசு.ய.பி.வி.ச.௪. க.கொரி.௪.ய.௧. எபே.௨.யசு.ய.௪. அ.தி. ௨.௪. (யசு) க.கொரி.யசு.௨.௪. எபே.௩.யசு. ஆதி.ச.௧. (ய௪) க.கொரி.யசு.௧. ரோ.ச.அ. எபே.௩.௨.௫. க.தெச.௩. ய.௧. எபி.யசு.ய.௧௫.

தெசலோனிக்கேயருக்கெழுதிய

முதலாம் திருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: உ. தெசலோனிக்கேயரின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் அன்பையும் நட்டையையும் புகழ்தல்.

பவலும், சிலவானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவுக்குள்ளிருக்கிற தெசலோனிக்கேயரின்சபைக்கு எழுதிக்கொள்வது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவாலும் உங்களுக்குக்கிருப்பையும், சமாதானமுண்டாகக்கடவன.—பிரியமான சகோதரரே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்றறிந்து,—நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சந்நிதானத்தில், உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையின் பொறுமையையும் நினைவுகூர்ந்து,—நாங்கள் நித்தமும் எங்களுடைய பிரார்த்தனைகளில் உங்களைக்குறித்துச்சொல்லி, உங்களெல்லாம் நிமித்தமும் இடைவிடாமல் தேவனைத்துதிக்கிறோம்.—எங்கள் சவிசேஷம் வாக்கோடேமாத்திரமல்ல, பலத்தோடும், பரிசுத்த ஆவியோடும், மிகுந்த நிச்சயத்தோடும் உங்களுக்குள்ளே பிரவேசித்தது; நாங்கள் உங்களுக்குள் உங்கள்கிறித்தம் இப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிவீர்கள்.—நீங்கள் மிகுந்த கிலேசத்தில் பரிசுத்த ஆவி அருளிய சந்தோஷத்தோடே வாய்க்க ஏற்றுக்கொண்டு, எங்களை யுங் கர்த்தரையும் பின்பற்றி,—மக்கேதோனியா, அகாயதேசங்களிலுள்ளவிசுவாசிகளை வருக்குந் திருஷ்டாந்தங்களானீர்கள்.—உங்களாலே கர்த்தருடைய வாக்கியம் மக்கேதோனியாவிலும், அகாயவிலும் மாத்திரமல்ல, எவ்விடத்திலும் பிரசித்தமானதமன்றி, நீங்கள் தேவனைப் பற்றின விசுவாசத்தின்செய்தியும் பரம்பி

விட்டது; இதினிமித்தம் எதையாகிலுஞ்சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.—உங்களிடத்தில் நாங்கள் அடைந்தபிரவேசம் இப்படியிருந்ததென்றும், சீவனுஞ்சத்தியமுமுள்ளதேவனைச் சேவிப்பதற்கும், அவர்மரித்தோரிவருந்து எழுப்பினவரும், வருங்குரோத்தினின்றும் நம்மை விடுவிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய யேசுவை வானத்தில் நுந்துவரக்காத்திருப்பதற்கும்,—நீங்கள் இன்னபிரகாரமாக விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனத்திரும்பினீர்களென்றும் அவர்கள்தாமே வெளிப்படுத்துகிறீர்கள்.

உ. அதிகாரம்.

க. பவுல் தெசலோனிக்கேயரிடத்திற் சவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்தினதை விவரித்தல்: யு. அவர்கள் சவிசேஷத்தை அங்கிகரித்ததை விவரித்தல்.

சகோதரரே, உங்களுக்குள் எங்கள்பிரவேசம் விருதாவாகவில்லையென்று உங்களுக்கே தெரியும்.—அன்றியும், உங்களுக்குத்தெரிந்திருக்கிறபடி, முன்னே பிவிப்பிரகரத்தில் நாங்கள் உபத்திரவமும் கிறித்தனாயுமடைந்தும், எங்கள் தேவனால் தைரியம்பெற்று மிகுந்தபோராட்டத்துடனே தேவனுடைய சவிசேஷத்தை உங்களிடத்திற் பிரசித்தப்படுத்தினோம்.—எங்கள் உபதேசம் வஞ்சகத்தினாலாயினும், அசுசியினாலாயினும், கபடத்தினாலாயினும் தோன்றினதல்ல.—சவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்பிக்கத்தக்கதாக நாங்கள் தேவனால் அங்கிகரிக்கப்பட்டபடி, மனுஷரையல்ல, எங்கள் இருதயங்களைச் சோதிக்கிற தேவனையே பிரியப்படுத்துகிறதற்குப் பேசுகிறோம்.—உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருபொழுதும் இச்சகமான வாக்குகளை வசனிக்கவுமில்லை, பொருளாசையை மூடிக்கொண்டு நடக்கவுமில்லை; தேவனே சாட்சி.—நாங்கள் கிறிஸ்துவின் அப்

(க. அதி. க) உ.கொரி.க.யு.க. க.பேதுரு.இ.யெ. எபே.க.உ.(உ)அதி.உ.யு.க. யோவா.சு.உ.க. கலா.இ.சு. உ.தெச. க.க.யெ. யாக்.உ.யெ. ரோ.யு.சு.எ.பி.சு.யு.(க)ரோ.க.அ. பிலே.ரு.(ச)கொலோ.க.யெ. உ.தெச.உ.யு.க.(இ)மாற். யு.ச.உ.யெ. க.கொரி.உ.இ. க.கொரி.ச.உ.யெ. உ.கொரி.சு.சு. கொலோ.உ.இ. எபி.உ.க. அதி.உ.க.இ.யு.யெ. உ.தெச. க.எ.(ச)க.கொரி.ச.யு.க. க.கொரி.யு.க. பிலி.க.யெ. உ.தெச.க.க. அப்.இ.சு.க. எபி.யு.க.ச.(அ)ரோ.யு.யெ.ரோ. க.அ. உ.தெச.க.ச.(க) ரோ.உ.எ. பிலி.க.உ.யெ. தீத்.உ.யு.க. உ.பேதுரு.க.யெ. வெளி.க.எ. அப்.க.யெ. உ.தெச. க.சு. அப்.உ.உ.ச. மத்.க.எ. ரோ.இ.க. (ய) அதி.உ.க. க.கொரி.யெ.உ.உ. கலா.ச.அ.—(உ) அதி. உ.) அப்.யு.ச.உ.உ. அப்.யெ.உ. பிலி.க.யெ. கொலோ.உ.க. (க) உ.கொரி.எ.உ. உ.பேதுரு.க.யு.ச. (ச) க.கொரி.எ.உ.இ. க.தீமோ. க.யெ.உ. க.கொரி.க.யெ. கலா.உ.அ. தீத்.க.உ. கலா.க.யெ. நீதி.யெ.க. ரோ.அ.உ.எ. (இ) அப்.உ.யெ.க.க. உ.கொரி.உ.யெ. உ.கொரி.உ.உ.யெ. ரோ.க.யெ.உ.(ச) யோவா.இ.சு.ச.ச. யோவா.யெ.உ.ச.க. க.தீமோ.இ.யு. க.கொரி.க. ச.சு.யெ.யெ. உ.தெச.க.க. பிலே.அ.க. உ.கொரி.யு.க.க. உ.தெச.க.அ. க.கொரி.க.க.உ.இ.

போஸ்தலரென்று உங்கள்மேற் பாரத்தை ஏற்றக்
 கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்ற
 வர்களிடத்திலாவது மனுஷரால் வருவ் கணத்
 தை நாங்கள் தேடவுமில்லை.-தாயானவன் தன் கு
 ழந்தைகளைக் காப்பாற்றுகிற பிரகாரம், நாங்கள்
 அ உங்களுக்குள்ளே சாந்தமாய் நடந்தோம்.—நாங்
 கள் உங்கள்மேல் மிகவும் விருப்பமாயிருந்து,
 தேவன் அருளிய சலிசேஷத்தை மாத்திரமல்ல,
 நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானப
 டியினால், எங்கள் பிராணனையும் ஒப்பிக்கமன
 கூ தாயிருந்தோம்.-சகோதரரே, நாங்கள்பட்டபிர
 யாசமும், வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயி
 ருக்கும்: உங்களில் ஒருவன்மேலாயினும் பார
 மெற்றதபடி இரவும் பகலும் வேலைசெய்து, தே
 வனுடைய சலிசேஷத்தை உங்களிடத்திற் பி
 ல ரசன்கித்தோமே.—விசுவாசிகளாகிய உங்களுக்
 குள்ளே, நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும், நீதி
 யும், குற்றமின்மையுமாக நடந்தோமென்றதற்குத்
 திக தேவன் மாத்திரமல்ல, நீங்களுக்குச் சாட்சி.—பிதா
 தன் பிள்ளைகளைப்போதிக்கிற பிரகாரம், நாங்களும்
 உங்கள் ஒவ்வொருவரையும் போதித்துத்தேற்றி
 லெ எச்சரித்து.—நமது இராச்சியத்திற்கும், மகிமைக்
 கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பா
 த்திரராய் நடக்கவேண்டுமென்று கட்டினாயி
 லகூ டோம்; இதை அறிந்திருக்கிறீர்கள்.—நீங்கள் தே
 வனுடைய வாக்கியத்தை எங்களாங்கேள்விப்
 பட்டு அங்கிகரித்த சமயத்தில், அதை மனுஷரு
 டைய வாக்கியமென்றல்ல, தேவனுடைய
 வாக்கியமென்றே அங்கிகரித்ததினால், நாங்கள்
 இடைவிடாமல் தேவனைத்துகிக்கிறோம், அந்
 தவாக்கியம் மெய்யாய்த் தேவனுடைய வாக்கி
 யந்தான், அது விசுவாசிகளாகிய உங்களுக்குள்
 லிசனே பலனுஞ்செய்கின்றது.-சகோதரரே, நீங்கள்
 யூதேயா தேசத்திலே கிறிஸ்து யேசுவுக்குள்
 ளான தேவசகைகளைப் பின்பற்றினவர்களா
 ளீர்கள்: அவர்கள் யூதராலே துன்பப்பட்டபிர
 காரம், நீங்களும் உங்கள் சுயதேசத்தாரால் துன்
 பிப்பட்டீர்கள்.-அந்த யூதர், கர்த்தராகிய யே
 சுவையும் தங்கள் தீர்க்கதரிசிகளையுங் கொலை
 செய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்துகிற
 வர்களும், தேவனைப்பிரியப்படுத்தாதவர்களும்,
 லகூ எந்த மனுஷருக்கும் விரோதிகளுமாகி,—அந்
 தியர் இரட்சிக்கப்படுவதற்கு அவர்களோடே
 நாங்கள் பேசாதபடிக்குத் தடைபண்ணி, எப்
 பொழுதாந் தங்கள்பாவங்களை நிறைவாக்குகிறார்
 கள்: முடிவுண்டாகக் கோபாக்கினை அவர்கள்

மேல்வந்துவிட்டது.-சகோதரரே, நாங்கள் இரு லெ
 தயத்தினாலேயல்ல, முகமுகமாய்ச்சொற்பகாலம்
 உங்களைக்காணாமற் பிரிந்திருந்தபடியினால், உங்
 கள்முகத்தைப்பார்க்கவேண்டுமென்றமகாவாஞ்
 சையோடே அடிக்கடி பிரயத்தினம் பண்ணி
 னோம்.-நாங்கள் இரண்டொருதரம் உங்களிடத்
 திலு வர மனதாயிருந்தோம், விசேஷமாகப் பவு
 லாகிய நான் அப்படியிருந்தேன்; சாத்தான் எங்
 களைத் தடைபண்ணினான்.—எங்களுடைய கம்
 பிக்கையாவது, சந்தோஷமாவது, மழிச்செயுள்
 ளகிரீடமாவதுயாது; கம்முடைய கர்த்தராகிய
 யேசுக்கிறிஸ்து வரும்பொழுது அவருடைய
 சந்நிதானத்தில் நீங்களல்லவா.—நீங்களே எங்
 உங்கள் மகிமையும், சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.

கூ. அதிகாரம்.

க. தெசலோனிக்கேயரைத் தேற்றுகிறதற்குத் தி
 மோத்தேயுவை அனுப்பினதையும், தீமோத்தே
 யு திரும்பிவந்து தெரிவித்த செய்தியையுங்காட்
 டல்: வாழ்த்துதல் சொல்லிப் பிரார்த்தித்தல்.

ஆகையால் நாங்கள் அதிகமாய்ப் பொறுக்கக்
 கூடாமல், அத்தேனேகரத்தில் தனித்துவிடப்
 படுவது கலமென்று நினைந்து, கோரிட்ட உபத்தி
 ரவங்களினால் ஒருவரும் அசைக்கப்படாதபடி
 உங்கள் விசுவாசத்தைக்குறித்து உங்களைத் திரி
 படுத்தவும் உங்களைத்தேற்றவும், கம்முடைய ச
 கோதரனும், தேவனுடைய பரிசாரனும் கிறி
 ஸ்துவின் சலிசேஷத்தில் எங்கள் உடன்கே
 லையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோ
 ம்.—இப்படிப்பட்டவைகளுக்கு நாங்கள் சிவ
 க மிக்கப்பட்டிருக்கிறோமென்று உங்களுக்குத் தெ
 ரியும்.—கமக்கு உபத்திரவம் கேரிமென்று நாங்
 கள் உங்களிடத்திலிருக்கையில், உங்களுக்கு
 முன்னறிவித்தோமே; அப்படியே நடந்தது, அ
 தை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.—ஆகையால்
 நாள் இனிப்பொறுக்கமாட்டாமல், ஒருவேளை
 சோதனைக்காரன் எங்கள்வேலைவினையுப்போகத்
 தக்கதாக, உங்களைச் சோதனைக்குட்படுத்தியி
 ருப்பானென்று உங்கள் விசுவாசத்தை அறியும்ப
 டி அவனை அனுப்பினேன்.—இப்பொழுது தீமோத்
 தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்
 து, நீங்கள் விசுவாசமும் அன்புமுன்னவர்களாகி,
 நாங்கள் உங்களைக்காண மிருந்த ஆசையுன்னவர்
 களாயிருக்கிறதுபோல, நீங்களும் எங்களைக்கா
 ண ஆசையுன்னவர்களாய், எப்பொழுதும் எங்
 களை நினைவிலே வைத்திருக்கிறீர்களென்னும் கற்
 செய்தியைத்தெரிவித்தான்.—அதனால் சகோதர

(எ) க.கொரி.உ.கூ. க.கொரி.கூ.உ.உ. உ.கொரி.கூ.ச. உ.திமோ.உ.உ.ச. (அ) ரோ.க.வ. ரோ.யு.உ.உ. உ.கொரி.
 யு.உ.யு. (க) அப்.உ.யு.கூ.ச. க.கொரி.ச.யு.உ. உ.கொரி.யு.கூ. உ.தெச.கூ.அ. உ.கொரி.யு.உ.யு. (ய) உ.கொரி.
 எ.உ. உ.தெச.கூ.எ. (யு) எபே.ச.க. பிலி.க.உ.அ. கொலோ.க.யு. க.கொரி.க.அ. உ.தெச.உ.யு.ச. உ.திமோ.க.க.
 (யு) மத்.யு.ச.யு. கலா.ச.யு.ச. உ.பேதுரு.கூ.ச. (யு) கலா.க.உ.உ. அப்.யு.எ.யு.யு. எபி.யு.கூ.கூ.ச. (யு) அப்.உ.
 உ.கூ. அப்.கூ.யு. மத்.யு.யு. லூக்.யு.கூ.கூ.கூ. அப்.எ.யு.உ. எஸ்த.கூ.யு. (யு) லூக்.யு.கூ.உ. அப்.யு.கூ.யு. அப்.
 யு.சு.யு.கூ. ஆதி.யு.யு. மத்.உ.கூ.உ. மத்.உ.ச.கூ.யு. (யு) க.கொரி.யு.கூ. கொலோ.உ.யு. (யு) ரோ.க.யு.கூ.
 ரோ.யு.உ.உ. (யு) உ.கொரி.க.யு.ச. பிலி.உ.யு.ச. நீதி.யு.கூ.கூ. க.கொரி.யு.யு.உ.கூ. வெளி.க.எ. வெளி.உ.உ.உ.—
 (கூ. அதிக. க.) அப்.யு.எ.யு. (உ) ரோ.யு.கூ.உ. க.கொரி.யு.கூ.யு. உ.கொரி.க.யு.கூ. (கூ) எபே.கூ.யு. அப்.கூ.யு.ச.
 அப்.உ.கூ.கூ. க.கொரி.ச.கூ. உ.திமோ.கூ.உ. க.பேதுரு.உ.உ.கூ. (ச) அப்.உ.யு. (சு) க.கொரி.எ.யு. உ.கொரி.
 யு.கூ. கலா.உ.உ. பிலி.உ.யு.கூ. (சு) அப்.யு.யு.கூ. பிலி.க.அ. (எ) உ.கொரி.க.ச.

ரே, எங்களுக்கு நேரிட்ட உபத்திரவமுங்கிலேச முமாகிய எல்லாவற்றிலேயும், உங்கள் விசுவாசத்தினால் உங்களைக் குறித்து ஆறுதலடைந்தோம். நீங்கள் கர்த்தரில் நிலைத்திருக்கிறதால் இப்பொழுது சிவீக்கிரேம்.—நாங்கள் உங்கள் ரிமித்தம் நம்முடைய தேவன் முன்னிலையாய்ப்பெற்ற மிகுந்த சந்தோஷத்திற்காக, எவ்விதமாய்த் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துவோம்.—உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்குகிறதற்கு உங்கள் முகத்தைக் காணும்படி, இரவும் பகலும் அதிகமாய் வேண்டெதல்பண்ணிவருகியோம்.—அந்தப்படியே நம்முடைய பிதாவாகிய தேவனும், நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவும் உங்களிடத்தில் எங்கள் உபவழியை நேராக்கக்கடவர்.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து, தமது பரிசுத்த வான்களனைவரோடும் வரும்பொழுது, நீங்கள், நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சநிதானத்தில், குற்றமற்ற பரிசுத்தமுன்னவர்களாகும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்தும்பொருட்டாக,—நாங்கள் உங்கள்மேல் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவர் ஒருவரிலும் மற்ெல்லாரிலும் வைக்கும் அன்பில் வருத்தித்துப் பெருகும்படி கர்த்தர் அருளிச்செய்யக்கடவர்.

ச. அதிகாரம்.

க. சபையார் கட்டளைக்கமைந்ததைக் குறித்து அவர்களைப் புகழ்தல்: கூ. அசுசியான கிரியைகளை விலக்கல்: டி. ஐக்கிய அன்புத் தையயுமுள்ளவர்களாகும்படி கட்டளையிடல்: டீ. மரித்தோரினியித்தம் மிகவுந்துக்கிப்பது ஆகாதென விலக்கல். நடுத்திரவைத்தினத்தைக் குறித்தல்.

அன்றியும் சகோதரரே, நீங்கள் இன்ன இன்ன பிரகாரமாக நடக்கவும், தேவனைப் பிரியப்படுத்தவும் வேண்டென்று எங்களாலே நீங்கள் கற்றுக்கொண்டதற்கேற்க, அதிகமதிகமாய்ப்பெருகும்படிக்குக் கர்த்தராகிய யேசுவினால் நாங்கள் உங்களை வேண்டிப் புத்தி சொல்லுகிறோம்.—கர்த்தராகிய யேசுவினால் நாங்கள் உங்களுக்குக்கிட்டகட்டளைகள் இன்னவையென்று அறிந்திருக்கிறீர்களே.—நீங்கள் பரிசுத்தமுன்னவர்களாவதே தேவனுடைய சித்தமாயிருக்கின்றது: அந்தப்படி நீங்கள் வேசை மார்க்கத்திற்கு விலகி,—தேவனை அறியாத அந்நி

யரைப்போல மோக இச்சைகளுக்கு வசப்படாமலும்,—பரிசுத்தத்தோடும், மாணத்தோடும் உங்களில் ஒவ்வொருவனுந் தன் தன் பாத்திரத்தைக் காத்துக்கொண்டு,—எவ்விதத்தினாலுந் தன் சகோதரனுக்கு அநியாயஞ்செய்யாமலும், வஞ்சியாமலுமிருக்கவேண்டும்: நாங்கள் உங்களுக்கு முன்னுஞ் சொல்லிச் சாட்சியிட்ட பிரகாரம், கர்த்தர் இவையெல்லாவற்றிற்கும் பிரதிபலனைப்பார்.—தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல, பரிசுத்தத்திற்கே அழைத்தார்.—ஆதலால் அவமதிக்கிறவன் மனுஷனையல்ல, தமது பரிசுத்த ஆவியை எங்களுக்கு அருளிய தேவனையே அவமதிக்கிறான்.—சகோதர நேசத்தைக் குறித்து நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியவதில்லை: நீங்கள்தாமே ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கும்படி தேவனார் போதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.—மக்கே தோனியாவிலெங்கு முன்ன சகோதரரெல்லாருக்கும் அப்படியே செய்துவருகிறீர்கள்: சகோதரரே, நீங்கள் மென்மேலும் அதிகரிக்கும்படி உங்களை வேண்டுகிறோம்.—புறம்பானவர்களிடத்திற்கிராய்நடந்து, ஒரு குறைவையுமடையாதபடி, நாங்கள் உங்களுக்குக்கிட்டகட்டளைப்பிரகாரம்,—அமைதலாயிருக்க மிகுதியும்விரும்பி, உங்கள் உட்கள்தொழிலைநடப்பித்து, உங்கள் உங்களை களினாலேவேலை செய்யுங்கள்.—சகோதரரே, நம்பிக்கையில்லாத மற்றவர்களைப்போல, மகாநித்திரை அடைந்தவர்களைக் குறித்து நீங்களுக்குக்கப்படுமபடி, நீங்கள் அறியாமையுடையவர்களாயிருக்கிறது எனவிரும்பமல்ல.—யேசு மரித்துப் பின்பு உயிர்த்தொழுந்தாரென்பதை விசுவாசிக்கிறோமே, அப்படியே யேசுவைப்பற்றி மகாநித்திரை அடைந்தவர்களை யுத்தேவன் அவரோடே சேர்த்துக்கொள்வார்.—கர்த்தர் வரும்பொழுது உயிரோடே மீதியாயிருக்கும் நாம், மகாநித்திரை அடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லையென்று கர்த்தருடைய வாக்கைக்கொண்டு உங்களுக்குச் சொல்லுகிறோம்.—கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தேவனானிருந்து சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்திறங்கிவருவார்: அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழும்புவார்கள்.—பின்பு உயிரோடே மீதியான நாமும், அவர்களுடையனோடே ஆகாயத்தில் கர்த்தரை எதிர்கொண்டுகொக மெகங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டே,

- (அ) பிலி.ச.க. (ஆ) அப்.உச.எ. உ.தீமோ.க.க. ரோ.க.ய.யெ. உ.கொரி.யெ.க.க.யெ. கொலோ.ச.யெ. (ஆ) மாற்.க.க. (ஆ) க.கொரி.க.க. பிலி.க.யெ. உ.தெச.உ.யெ. க.யோவா.க.உ.யெ.உச. சக.யெ.சு. யூதா.யெ. (ஆ) அதி.ச.க.யெ. உ.பேதுரு.க.எ.—(அ) அதி.க. (ஆ) பிலி.க.உ.எ. கொலோ.உ.சு. கொலோ.க.யெ. (ஆ) க.கொரி.ச.யெ.யெ. எபே.க.க. கொலோ.க.க. (அ) ரோ.க.யெ. க.கொரி.யெ.யெ. (ஆ) ரோ.க.உ.ச.உச. கொலோ.க.க. எபே.ச.யெ.யெ. க.கொரி.யெ.க.ச. கலா.ச.அ. எபே.உ.யெ. உ.தெச.க.அ. (ஆ) லேவி.யெ.க.யெ. க.கொரி.ச.அ. உ.தெச.க.அ. ரோ.யெ. உ. எபே.யெ.உச. (எ) லேவி.யெ.ச.ச. க.கொரி.க.க. எபி.யெ.யெ. க.பேதுரு.க.யெ.யெ. (அ) லூக்.யெ.யெ. க.கொரி.உ.யெ. க.யோவா.க.உச. (ஆ) ஏரே.க.க.ச. யோவா.ச.சு. எபி.அ.யெ. க.யோவா.உ.உ.யெ.உச. மத்.உ.ச. க.யோவா.யெ.க.ச. எபே.க.உ. க.பேதுரு.ச.அ. க.யோவா.க.யெ.உச. (ஆ) ரோ.யெ.க. உ.கொரி.அ.உச. கொலோ.ச.சு. க.பேதுரு.உ.யெ. (ஆ) உ.தெச.க.யெ. க.பேதுரு.ச.யெ. அப்.உ.யெ.க. எபே.ச.அ. உ.தெச.க.எ.யெ. (ஆ) லேவி.யெ.க.உ. உபா.யெ.க.உ. உ.சாமு.யெ.உ.யெ. எபே.உ.யெ. (யெ) க.கொரி.யெ.யெ.யெ.உச. (ஆ) க.இரா.யெ.யெ.யெ. க.கொரி.யெ.யெ. (ஆ) மத்.உச.யெ.க. அப்.க.யெ. உ.தெச.க.ச. க.கொரி.யெ.உச. (ஆ) க.கொரி.யெ.யெ. அப்.க.க. வெளி.யெ.யெ. யோவா.யெ.உச. யோவா.யெ.க. யோவா.யெ.உச.

இப்படி நாம் சதாகாலமும் கர்த்தரோடே வி இருப்போம்.—ஆதலால் இவ்வாக்குகளைக்கொண்டு நீங்கள் ஒருவரை ஒருவர் தேற்றுகங்கள்.

௫. அதிகாரம்.

க. முடிவுநாளுக்காக ஆயத்தமாயிருப்பது அவசியமெனக்காட்டல்: ௨௨. நானாவதசற்கிரியைகளைச்செய்யக்கட்டினாயிடல். நிருபத்தின் முடிவுரை.

சகோதரரே, காலங்களையும், விசேஷசமயங்களையுக்குறித்து நான் உங்களுக்கு எழுதுவது அவசியமில்லை.—இரவில் திருடனைப்போலக் கர்த்தருடைய நான்வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள்.—சமாதானமும், சவுக்கியமுமுண்டென்று அவர்கள் சொல்லுஞ் சமயத்தில், நாசமானது, கருப்பவதியானவளுக்குப் பிரசவவேதனைவருவதுபோலச்சமீதியில்வரும்; அவர்கள் தப்பார்கள்.—ஆதலால் சகோதரரே, அந்தநாள்திருடனைப்போல் உங்களைப் பிடித்துக்கொள்ளும்படி, நீங்கள் இருளிலுள்ளவர்களல்ல.—நீங்களெல்லாரும் ஒளியின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளமாயிருக்கிறீர்கள்: நாம் இரவுக்கும், இருளுக்குமென்னானவர்களல்ல.—ஆதலால் மற்றவர்களைப்போல நாம் தாங்காமல் விழித்துக்கொண்டு, தெளிந்திருக்கக்கடவோம்.—நித்திரைகொள்ளுகிறவர்கள் இரவில் நித்திரைகொள்ளுவார்களே; வெறிகொள்ளுகிறவர்கள் இரவில் வெறிகொள்ளுவார்களே.—பகலுக்கு உள்ளானவர்களாகிய நாம் விசுவாசம், அன்புஎன்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கை என்னுந்தலைச்சீராவையுந்தரித்துக்கொண்டு, தெளிந்திருக்கக்கடவோம்.—தேவன் நம்மைக்கோபாக்கினனக்கல், நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துமூலமாக இரட்சிப்பைப்பெற்றுக்கொள்ளுகிறதற்கு ஏற்படுத்தினார்.—நாம் விழித்திருந்தாலும், மகாநித்திரை அடைந்தாலுந்தம்முடனே உயிரோடிருக்கும்படி அவர் நமக்காக மரித்த தார்.—ஆதலால் நீங்கள் செய்துவருகிறதுபோல, ஒருவரை ஒருவர்தேற்றி, ஒருவரை ஒருவர் உறுதியிப்படுத்துங்கள்.—சகோதரரே, கர்த்தருக்குள்ளாக உங்களுக்கு அந்தியட்சராயிருந்து, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, உங்களுக்குபதேசஞ்செய்து வருகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினியித்தம் அவர்களை மிகவும் அன்பாய் மதிக்கும்படி, உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். ஒருவரோடொருவர் சமாதானமாயிருங்கள்.—சகோதரரே, மேலும் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம், ஒருவர்கற்றவர்களைக்கடிந்துகொள்ளுங்கள், திடனற்றவர்களைத்தேற்றுங்கள், பலவீனரைத்தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீயுபொறுமையாயிருங்கள்.—எவனும் மற்றொருவன்செய்யுந் தீமைக்குத்தீமை யெத்செய்யாமல், எப்பொழுதும் உங்களுக்குள்ளும், மற்றனைவருக்குள்ளும் நன்மையைப்பின்பொரும்படி சாவதானமாயிருக்கக்கடவீர்கள்.—எப்பொழுதுஞ்சந்தோஷப்படுங்கள்.—இடைவிடாமென்ற பிரார்த்தனைபண்ணுங்கள்.—எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்: உங்களைக்குறித்து இதுவே கிறிஸ்து யேசுக்குள்ளே தேவனுடைய சித்தமாயிருக்கின்றது.—ஆவியைத்தகணிக்காதிருங்கள்.—தீர்க்கதரிசனங்களை அவ உமதியாதிருங்கள்.—எல்லாவற்றையும் பரிட்சை உக செய்து, நலமானதைப் பற்றிக்கொள்ளுங்கள்.—தீங்காய்த்தோன்றும் யாவற்றிற்கும் விலகுவீர்க்கடவோம்.—சமாதானத்தின் தேவன் தாமே முழு உகவதும் உங்களைப்பரிசுத்தமாக்கக்கடவர்; நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவருகையில் உங்கள் பூரண ஆவியும், பிராணமும், சரீரமுங் குற்றமற்றவைகளாயிருக்கும்படி காக்கப்படக்கடவன்.—உங்களை அழைக்கிறவர்தான் உசமையுள்ளவர், அவர் அழைச்செய்வார்.—சகோதரரே, எங்களுக்கு விண்ணப்பம் பண்ணுங்கள்.—எல்லாச்சகோதரரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துதல்செய்யுங்கள்.—இந்த நிருபத்த உகதைப் பரிசுத்தமான சகோதரர்யாவரும் வாசிக்கும்படி செய்யவேண்டுமென்று, கர்த்தரைக்கொண்டு உங்களை ஆணையிலிக்கிறேன்.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் கிருபை உங்களுடையருக்கக்கடவது. ஆமென்.

குள்ளாக உங்களுக்கு அந்தியட்சராயிருந்து, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, உங்களுக்குபதேசஞ்செய்து வருகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினியித்தம் அவர்களை மிகவும் அன்பாய் மதிக்கும்படி, உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். ஒருவரோடொருவர் சமாதானமாயிருங்கள்.—சகோதரரே, மேலும் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம், ஒருவர்கற்றவர்களைக்கடிந்துகொள்ளுங்கள், திடனற்றவர்களைத்தேற்றுங்கள், பலவீனரைத்தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீயுபொறுமையாயிருங்கள்.—எவனும் மற்றொருவன்செய்யுந் தீமைக்குத்தீமை யெத்செய்யாமல், எப்பொழுதும் உங்களுக்குள்ளும், மற்றனைவருக்குள்ளும் நன்மையைப்பின்பொரும்படி சாவதானமாயிருக்கக்கடவீர்கள்.—எப்பொழுதுஞ்சந்தோஷப்படுங்கள்.—இடைவிடாமென்ற பிரார்த்தனைபண்ணுங்கள்.—எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்: உங்களைக்குறித்து இதுவே கிறிஸ்து யேசுக்குள்ளே தேவனுடைய சித்தமாயிருக்கின்றது.—ஆவியைத்தகணிக்காதிருங்கள்.—தீர்க்கதரிசனங்களை அவ உமதியாதிருங்கள்.—எல்லாவற்றையும் பரிட்சை உக செய்து, நலமானதைப் பற்றிக்கொள்ளுங்கள்.—தீங்காய்த்தோன்றும் யாவற்றிற்கும் விலகுவீர்க்கடவோம்.—சமாதானத்தின் தேவன் தாமே முழு உகவதும் உங்களைப்பரிசுத்தமாக்கக்கடவர்; நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவருகையில் உங்கள் பூரண ஆவியும், பிராணமும், சரீரமுங் குற்றமற்றவைகளாயிருக்கும்படி காக்கப்படக்கடவன்.—உங்களை அழைக்கிறவர்தான் உசமையுள்ளவர், அவர் அழைச்செய்வார்.—சகோதரரே, எங்களுக்கு விண்ணப்பம் பண்ணுங்கள்.—எல்லாச்சகோதரரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துதல்செய்யுங்கள்.—இந்த நிருபத்த உகதைப் பரிசுத்தமான சகோதரர்யாவரும் வாசிக்கும்படி செய்யவேண்டுமென்று, கர்த்தரைக்கொண்டு உங்களை ஆணையிலிக்கிறேன்.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் கிருபை உங்களுடையருக்கக்கடவது. ஆமென்.

(ய) அதிகாரம்.—(௫.அதி.க.) மத்.௨௪.௩௩. அப்.க.௭. (௨) மத்.௨௪.௪௩. லூக்.௨௨.௩௩. உ.பேதுரு.௩. வெளி.௩.௩. (௩) ஏசா.௩௩.௧—௩. லூக்.௨௭.௨௭.௨௮.௨௯. உ.தெச.௧.௧. ஏரே.௩.௨.௨௧. ஒளி.௩.௩. (௪) ரோ. ௩.௩.௨.௩. க.யோவா.௨.௮. (௫) எபே.௫.௮. (௬) மத்.௨௫.௫. மத்.௨௪.௪௨. ரோ.௩.௩.௩.௨.௩.௩. க.பேதுரு.௫. ௮. (௭) லூக்.௨௧.௩௪.௩௬. ரோ.௩.௩.௩. க.கொரி.௩.௩.௩. எபே.௫.௩. அப்.௨.௩. (௮) ஏசா.௩.௩.௭. எபே.௧. ௩.௩. (௯) ரோ.௩.௨.௨. க.பேதுரு.௨.௮. யூதா.௪. ௨.௨.௩.௩.௩. (௧௦) ரோ.௩.௩.௩. ௨.௩.௩.௩. (௧௧) க.கொரி.௩.௩. (௧௨) க.கொரி.௩.௩.௩. பிலி.௨.௨.௨. க.தீமோ.௩.௩.௩. எபி.௩.௩.௩. (௧௩) மாத்.௩.௩. (௧௪) உ.தெச.௩.௩.௩. ௭.௩.௩.௩. ரோ.௩.௩.௩. கலா.௩.௩.௨. ௭.௩.௩.௩. கொலோ.௩.௩.௩. ௨.௩.௩.௩. (௧௫) லேவி. ௩.௩.௩. (௧௬) ரோ.௩.௩.௩. மத்.௩.௩.௩.௩. ரோ.௩.௩.௩.௩. க.கொரி.௩.௩.௩. க.பேதுரு.௩.௩.௩. கலா.௩.௩.௩. (௧௭) உ.கொரி.௩. ௩.௩.௩. (௧௮) ரோ.௩.௩.௩.௩. ரோ.௩.௩.௩.௩. ௭.௩.௩.௩. கொலோ.௩.௩.௩. ௨.௩.௩.௩. (௧௯) எபே.௩.௩.௩. கொலோ.௩.௩.௩. (௨௦) க.தீமோ.௩.௩.௩. ௨.௩.௩.௩. (௨௧) க.கொரி.௩.௩.௩. ௩.௩.௩. (௨௨) க.யோவா.௩.௩.௩. பிலி.௩.௩.௩. (௨௩) பிலி.௩.௩.௩. க.கொரி.௩.௩.௩. ௨.௩.௩.௩. (௨௪) கொலோ.௩.௩.௩. (௨௫) ரோ.௩.௩.௩.௩. ௨.௩.௩.௩. (௨௬) ரோ.௩.௩.௩.௩. (௨௭) கொலோ.௩.௩.௩. ௨.௩.௩.௩. (௨௮) ரோ.௩.௩.௩.௩. ௨.௩.௩.௩. (௨௯) ரோ.௩.௩.௩.௩.

அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேயருக்கெழுதிய

இரண்டாம் நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: கூ. சபைபார் சன்மார்க்கத்தில் நடந்து துக்கத்தைச் சகிப்பதினியித்தம் அவர்களைப் புகழ்ந்து சாந்தப்படுத்தல். அவர்கள் நிமித்தம் பிரார்த்தித்தல்.

பவுலும், சிலுவானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனையும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவையும் பற்றியிருக்கிற தெசலோனிக்கா ஊரிலுள்ள சபைக்கு எழுதிக் கொள்வது:—நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையுஞ்சமாதான முழுண்டாகக்கடவன.—சகோதரரே, உங்கள் விசுவாசம் மிகவும் வளர்ந்துவருகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரில் ஒருவர் வைக்கிற அன்பு பெருகுகிறபடியினால் தகுதியாயிருக்கிறபடி நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கக் கட்டுகளாகாயிருக்கிறோம்.—ஆதலால் நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும், உபத்திரவங்களிலும் பொறுமையையும், விசுவாசத்தையுங்காண்பிக்கிறதினியித்தம், உங்களைக்குறித்து நாங்களே தேவனுடைய சபைகளில்மேன்மைபாராட்டுகிறோம்.—நீங்கள் தேவனுடைய இராச்சியத்தினியித்தம் படும் உபத்திரவம், நீங்கள் அதற்குப்பாதிரொன்றெண்ணப்படுவதற்கும், தேவன் நீதியாய்தீர்ப்புச்செய்வாரென்பதற்கும் பிரத்தியட்சமமான அத்தாட்சி.—கர்த்தராகிய யேசுசுமது வல்லமையுள்ள தூதரோடும், சுவாலிக்கிற அக்கினியோடும் வானத்தினின்றும் வெளிப்பட்டு, தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின்சவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள தண்டனையைச் செலுத்தும்பொழுது, உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்குப்பிரதிபலனும் உபத்திரவத்தைக் கொடுப்பதும், உபத்திரவப்பட்டவர்களாகிய உங்களுக்கு எங்களுடன் இணைப்பாறுதலை அளிப்பதும், தேவனுக்கு நியாயம்.—அவர்கள் கர்த்தரின் சந்நி

தியினின்றும், அவருடைய மகிமையுள்ள வல்லமையினின்றும், நித்திய அழிவாகியதண்டனையைப் பெறுவார்கள்.—அத்தினத்தில் அவர், தமது பரிசுத்தவான்களினால் மகிமைப்படுத்தப்படவும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினால் சகலவிசுவாசிகளிடத்திலும் வியக்கப்படவும் வருவார்.—ஆதலால் நம்முடைய யேசுசுக்கிறிஸ்துவின் கிருபையின்படி, நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படுத்தப்படும்பொருட்டாக,—நம்முடைய தேவன் உங்களை இந்த அழைப்புக்குப்பாதிராக்கவும், தமது வல்லமையுடனே தமது அனுக்கிரகத்தின் தயையுள்ள அப்பிராயத்தை யும், விசுவாசத்தின் கிரியையையும் நிறைவேற்றவும் வேண்டிமென்று எப்பொழுதும் உங்கள் நிமித்தம் விண்ணப்பம் பண்ணிவருகிறோம்.

உ. அதிகாரம்.

க. நிலைநிற்கும்படி பவுல்சபையாரைவேண்டல்: கூ. பாவ புருஷனை நிருணித்தல்: டீ. அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டதினியித்தந் தேவனைத் துதித்தல்: டீ. அவர்கள் நிமித்தம் பிரார்த்தித்தல்.

சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் வரவையும், நாம் அவரிடத்திற்கேர்க்கப்படுவதையுங்குறித்து, -கிறிஸ்துவரும் நாள் சமீபமாயிற்றென்று சொல்லுகிற ஆவியினாலாவது, வாக்கினாலாவது, எங்கெங்கிருந்துவந்த நிருபத்தினாலாவது, நீங்கள் சடிதியில்மண்சஞ்சலப்பட்டாமலும், கலங்காமலும் இருப்பீர்களாகவென்று நாங்கள் உங்களைவேண்டுகிறோம்.—எவ்விதத்தினாலும் ஒருவன் உங்களை வஞ்சிக்க இடங்கொடாதிருங்கள்: விலகிப்போகுதலும், கேட்டின் மகனாகிய பாவபுருஷன் வெளிப்படுத்தலும் முந்திவந்தாலேயல்லாமல், அந்த நாள் வராது.—அவன், தேவனெண்ணப்பட்ட யாவருக்கும், வணங்கப்படுகிற யாவருக்கும் மேலாய்தன்னைச் சிரேஷ்டனாகி, தேவாலயத்தில் தேவனைப்போல் வீற்றிருந்து, தானே தேவன் என்

(க. அதி. க.) உ.கொரி.க.யெ. க.தெச.க.க. (உ) க.கொரி.க.க. (க) க.தெச.க.உ.க. அதி.உ.யெ. (ச) உ.கொரி.எ.யெ. க.தெச.உ.யெ.உ. க.தெச.க.உ. க.தெச.உ.யெ. (இ) பிலி.க.உ.க. க.தெச.உ.யெ. (சு) வெளி.யெ.யெ. க.தெச.ச.யெ. யூதா.யெ. (எ) வெளி.க.யெ. (அ) எபி.யெ.உ.உ. உ.பேதுரு.க.எ. வெளி.உ.க.அ. சவ.எ.க.க. க.தெச.ச.இ. ரோ.உ.அ. (க) பிலி.க.யெ. உ.பேதுரு.க.எ. உ.பா.க.உ. வசா.உ.யெ. (ய) சவ்.அ.க.எ. சவ்.அ.யெ.க. (யெ) க.பேதுரு.க.எ. (யெ) வச.இ. க.தெச.க.உ.—(உ. அதி. க.) க.தெச.ச.யெ. மத்.உ.ச.க. க.தெச.ச.யெ. (உ) மத்.உ.ச.எ. எ.பே.இ.எ. க.யோவா.ச.க. (க) மத்.உ.ச.ச. எ.பே.இ.எ. க.தீமோ.ச.க. தானி.எ.உ.இ. க.யோவா.உ.யெ. வெளி.யெ.யெ., யோவா.யெ.யெ. (ச) வசா.யெ.யெ. தானி.எ.உ.இ. தானி.யெ.க.க. வெளி.யெ.க. க.கொரி.அ.இ.

டுறு தன்னைக்காட்டுவான்.—நான் உங்களிட்டுத்திலிருந்தபொழுது இவைகளை உங்களுக்குச்சொன்னெனென்பது உங்களுக்கு ரூபகமில்லையா.—
 ௬ அவன் தனதுகாலத்தில் தோன்றுவான், இப்பொழுது அவனைத் தடுக்கிறதின்னதென்று அறிந்திருக்கிறீர்கள்.—அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியையெய்துகின்றது: அதற்குத்தடைசெய்கிறவன் நீக்கப்படும்வரைக்கும் தடைசெய்வான்.—அப்பொழுது அந்த அக்கிரமக்காரனுவன் வெளிப்படுவான், கர்த்தரானவர் அவனைத் தமது வாயின் சுவாசத்தினாலே நாசப்படுத்தி, தமது வாயின் பிரகாசத்தினாலே சங்கரிப்பார்.—சாத்தானுடைய நடத்தையின் விதமாய் அவன்வருகை, பொய்யான அற்புதங்களோடும், அடையாளங்களோடும், மிகுந்த பராக்கிரமத்தோடும்—அவர்கள் இரட்சிக்கப்படுவதற்கேதுவான சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் மிக தரித்துக் கொள்ளாமலிருப்பதால்,—நாசத்திற்குப்போகிறவர்களுக்குள் அநீதியினாலுண்டாகும் மடவெல்லாவஞ்சகத்தோடுமிகும்.—அதினால் சத்தியத்தை விசுவாசியாமல், அநீதியிற் பிரியமானவாயுந் தண்டனைக்குட்படும்படி, அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக அவர்களுக்குக் கொடியவஞ்சகத்தைத் தேவன் அனுப்புகுவார்.—கர்த்தாவினால் நேசிக்கப்பட்ட சகோதரரே, ஆவியின் பரிசுத்தத்தினாலும், சத்தியத்தைப்பற்றும் விசுவாசத்தினாலும் இரட்சிப்பைப்பெறுவதற்குத் தேவன் ஆதிமுதல் உங்களைத் தெரிந்துகொண்டபடியினால், உங்கள் நிமித்தம் எப்பொழுதும் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செய்ஷுத்துவது எங்கள் கடமை.—நீங்கள் நம்முடைய கர்த்தராகிய தேசுக்கிறிஸ்துவின் மகிமையைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டாக, நாங்கள் பிரசித்தப்படுத்துகிற கவிசேஷத்தினால் மிகு அத்தரு உங்களை அழைத்தார்.—ஆதலால் சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, எங்கள்வாக்கினாலாவது, நிருபத்தினாலாவது, நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைப் பற்றிக்கொள்வீர்களாக.—நம்முடைய கர்த்தராகிய தேசுக்கிறிஸ்துவும், நம்மில் அன்புவைத்து, நமக்கு நித்திய ஆறுதலையும், அனுக்கிரகத்தினால் உத்தம நம்பிக்கையையும் அருளிய நம்முடைய மீதாவாகிய தேவனும்,—உங்கள் இருதயங்களைத்தேற்றி, ஒவ்வொரு நல்லவாக்கிலும், கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்தக்கடவர்.

௩. அதிகாரம்.

க. தனக்காகப்பிரார்த்திக்கும்படி பவுல் அவர்களைவேண்டல்: ௬. கட்டளைக்கமையாதவர்களுக்கும் சோம்பர்களுக்கும் குறித்து உபதேசித்தல்: ௧௪. நிருபத்தின் முடிவுரை.
 சகோதரரே, கடைசியாக, உங்களுக்குள்ளே செல்லுகிறதேபோல, கர்த்தருடைய வாக்குப்பரந்து மகிமைப்படவும்,—நாங்கள் தார்க்குணராகிய தீதானமனுஷர்களினின்றவிலிக்கப்படவும், எங்கள்நிமித்தம் பிரார்த்தனைபண்ணுங்கள்: விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே.—உண்மையுள்ளவராகிய கர்த்தர் உங்களைத்திட்டிப்படுத்தி, தீமைக்குவிலக்கிக்காத்துக்கொள்ளுவார்.—நாங்கள் உங்களுக்குக்கட்டளையிடுகிறவைகளைச் செய்கிறீர்களென்றும், செய்வீர்களென்றும் உங்களைக்குறித்துக் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறோம்.—தேவனில் அன்புவைக்கவும், சிறிஸ்துவைப்போலப்பொறுமையுள்ளவர்களாயிருக்கவும், கர்த்தர் உங்கள் இருதயத்தைடத்தக்கடவர்.—சகோதரரே, எங்களிடத்தினின்றும் பெற்ற உபதேசித்தின்படி நடவாமல், முறைகேடாய் நடக்கிற எந்தச்சகோதரனையும் விட்டுவிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய தேசுக்கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.—எங்களை இன்னவிதமாய்ப் பின்பற்றவேண்டுமென்று உங்களுக்கேதெரியும்: நாங்கள் உங்களுக்குள்ளே முறைகேடாய் நடவாமலும்,—ஒருவனுடைய ஆகாரத்தைக்கைம்மாறின்றிப் புகிக்காமலுமிருந்து, உங்களில் ஒருவனுக்கும் பாரமுண்டாகாதபடி, நாங்கள் இரவும்பகலும் பிரயாசப்பட்டுவேலைசெய்தோம்.—எங்களுக்கு அதிகாரமில்லாமையால், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படி உங்களிடத்தில் எங்களைத்திருஷ்டாந்தமாகவைப்பதற்காகவே அப்படிச் செய்தோம்.—ஒருவன்வேலைசெய்யவிரும்பாதிருந்தால், அவன் புகிக்கவும் படாதென்று உங்களிடத்திலிருந்தபொழுது காங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டோமே.—உங்களிற்சிலர், வேலை ஒன்றுஞ்செய்யாமற் பிறர்காரியங்களைக்கையிட்டுத்திரிகிறீர்களென்று கேள்விப்படுகிறோம்.—இப்படிப்பட்டவர்கள் அமையாதேவலோடு வேலைசெய்து, தங்கள் சுய ஆகாரத்தைப்புகிக்கவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய தேசுக்கிறிஸ்துவின் கட்டளையிட்டு, அவர்களைவேண்டுகிறோம்.—சகோதரரே, மிக

(எ) க.யோவா.உ.யு. க.யோவா.ச.க. (அ) தானி.எ.யு.க. யோபு.ச.க. ஏசா.யு.ச. ஒசி.ச.இ. வெளி.உ.யு.க. வெளி.யு.யு.இ.உ.யு.க. எபி.யு.உ. (க) யோவா.யு.ச.க. ஏபே.உ.க. வெளி.யு.யு.உ.க. உபா.யு.உ. மத்.உ.ச.உ.ச. வெளி.யு.யு.க. (ய) உ.கொரி.உ.யு.இ. (ய) ரோ.க.உ.ச. ஏசேக்.யு.ச.க. மத்.உ.ச.இ.யு.க. க.தீமோ.ச.க. (ய) ரோ.க.க.உ. (ய) க.தெச.ச.க. ஏபே.க.ச. லூக்.க.எ.இ. க.பேதுரு.க.க. (ய) யோவா.யு.எ.உ.க. க.தெச.உ.யு.உ. க.பேதுரு.இ.யு. (ய) க.கொரி.யு.யு.க. பிலி.ச.க. க.கொரி.யு.க.உ. (ய) க.யோவா.ச.யு. வெளி.க.இ. க.பேதுரு.க.க. (ய) க.கொரி.க.க. க.தெச.க.யு.க. க.பேதுரு.இ.யு.—(௩.அதி.க.) ஏபே.ச.உ.யு. க.தெச.இ.உ.இ. (உ) ரோ.யு.இ.க.யு. அப்.உ.யு.ச. ரோ.யு.யு.க. (க) க.கொரி.க.யு. க.தெச.இ.உ.ச. யோவா.யு.எ.யு.இ. உ.பேதுரு.உ.க. (ச) உ.கொரி.எ.யு.க. கலா.இ.யு. (இ) க.நானா.உ.க.யு. க.தெச.க.உ. (ச) ரோ.யு.யு.எ. க.தீமோ.ச.க. உ.யோவா.யு. க.கொரி.இ.யு.க. க.தெச.ச.யு.உ. (எ) க.கொரி.ச.யு.க. க.தெச.க.ச.எ. க.தெச.உ.யு. (அ) அப்.யு.யு.க. உ.கொரி.யு.க. க.தெச.உ.க. (க) க.கொரி.க.க. க.தெச.உ.ச. (ய) ஆதி.க.யு.க. க.தெச.ச.யு.க. (ய) க.தெச.ச.யு.க. க.தீமோ.இ.யு.க. க.பேதுரு.ச.யு.இ. (ய) க.தெச.ச.யு.க. ஏபே.ச.உ.யு. (ய) கலா.ச.க.

நீங்களோ, நன்மையைச் செய்வதில் தளராதிருங்
யசு கள்.—ஒருவன் இந்தநிருபத்தின்படி எங்கள்வாக்
குக்குக் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்
துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படி அவனு
யெடு டனே கலவாதிருங்கள்.—ஆகிலும் அவனைச்
சத்துருவாய் எண்ணாமல், சகோதரனென்றெண்
யசு ணி அவனுக்குப் புத்திசொல்லவேண்டும்.—ச
மாதானத்தின் கர்த்தர் தாமே எப்பொழுதும்

எவ்விதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தை அ
ருளக்கடவர். கர்த்தர் உங்களனைவரோடுமிருப்
பாராக.—பவுலாகிய நான் என் கைஎழுத்தோ யெ
டேவாழ்த்துகிறேன், எந்த நிருபத்திலும் இதுவே
அடையாளம்: இப்படியே எழுதுகிறேன்.—நம் யசு
முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து
வின் கிருபை உங்களனைவரோடும் இருக்கக்க
டவது. ஆமென்.

(யசு) மத். யசு. யெ. க. கொரி. இ. கூ. யசு. (யெ) லேவி. யசு. யெ. க. தெச. இ. யசு. தீத். கூ. யி. (யசு) ரோ. யெ. கூ. க. கொ
ரி. யசு. கூ. உ. கொரி. யசு. யசு. க. தெச. இ. உ. கூ. (யெ) க. கொரி. யசு. உ. க. கொலோ. ச. யசு. ரோ. யசு. உ. ச.

திமோத்தேயுக்கெழுதிய

முதலாம் திருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: கூ. வயிசுவரலாறுகளையும், கட்டளைகளையும், சுவிசேஷத்தையும், அப்போஸ்தலபட்டத்தையுக்குறித்துப் பவுல் உபதேசித்தல்: ஸி. ஸ்திரமாயிருக்கும்படி வேண்டல். சிலர் நன்னெறிவிட்டுத் தவறினதைக்குறித்தல்.

நம்முடைய இரட்சகராகிய தேவனும், நம்முடைய நம்பிக்கையின் கர்த்தருமாகிய யேசுக்கிறிஸ்து விதித்தகட்டளையின்படி, யேசுக்கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல், —

உ. விசுவாசமுலமாகச்சொந்தப்புத்திரனாகிய தீமோத்தேயுக்கு எழுதிக்கொள்வது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவினாலும் கிருபையும், இரக்கமும், சமாதானமுமுண்டாகக்கடவன.—வேற்றுமையான உபதேசத்தைப்போதியாபபடிக்கும், விசுவாசத்தினாலுண்டாகுந்தேவபத்தியின் விருத்தியையல்ல, தருக்கங்களை உண்டாக்குகிற முடிவல்லாதவயிசுவரலாறுகளையும், கட்டுக்கதைகளையும் பற்றிக்கொள்ளாமலிருக்கும்படிக்கும், நீயிருக்கும் கட்டளையிடுமென்பாருட்டாக, — நான் மக்கேதோனியாவுக்குப் புறப்பட்டபொழுது, எபேசு பட்டணத்தில்தரிக்கும்படி உண்ணவேண்டிக்கொண்டேன்.—சுத்தமான இருதயத்தினாலும், நல்ல மனச்சாட்சியினாலும், உண்மையான விசுவாசத்தினாலும் தோன்றும் அன்பே கட்டளையின்தாற்பரியம்.—சிலர் அதைப்பாராமல் விலகி, விருதாவான வாக்குவாதங்களைச்செய்து தவறிப்போனார்கள்.—அவர்கள் தாங்கள்சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் நிச்சயிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயசாஸ்திரிகளாயிருக்க விரும்புகிறார்கள்.—
அ. நியாயப்பிரமாணத்தை நியாயத்தக்கிசைய ஒருவன் அனுசரித்தால் நன்மையாகுமென்று அறிந்திருக்கிறோம்.—எங்களுக்குத்தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கல்ல, அக்கிரமக்காரருக்கும், அமையாதவர்களுக்கும், தேவபத்தியில்லாதவர்களுக்கும், பாவிசுவர்களுக்கும், அசுத்தருக்கும், துஷ்டருக்கும், பிதாமாதாக்களைக்கொலைசெய்பவர்களுக்கும், மற்றக்கொலைபாதகருக்கும்,—வேசைமார்க்கருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத்திருமுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யானையினுகிறவர்களுக்கும் விரோதமாகவும்,—துதிக்கப்பட்டத்தக்க தேவன் அருளிய மகிமையுள்ள சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்பிக்கப்பட்ட சொஸ்தமான உபதேசத்திற்கு விபரீதமாயிருக்கிற மற்றெந்தக்காரியத்திற்கும் விரோதமாகவுக்கற்பிக்கப்பட்டது.—
முன்னே துஷணிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், நித்திக்கிறவனுமாயிருந்த எண்ணப்பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து யேசு, என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்தில் என்னை ஏற்படுத்தினபடியால் அவரை ஸ்தோத்திரஞ்செய்கிறேன்.—
ஆனாலும் அறியாமல் அவிசுவாசமாய் அப்படிச் செய்ததினால் இரக்கம்பெற்றேன்.—மேலும் நம்முடைய கர்த்தாவின் கிருபை, கிறிஸ்து யேசுவின் மேலுள்ள விசுவாசத்தோடும், அன்போடுங்கூட எனக்குப்பரிபூரணமாய்ப்பெருகிறபாவிசுவை இரட்சிக்கும்பொருட்டுக் கிறிஸ்துவியேசு உலகத்தில் வந்தாரென்கிறது, உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்குத்தக்கதுமான வாக்கு; அவர்களில் நானே பிரதானி.—அப்படியிருக்கிறதும் நித்தியசேவனைப்பெறும்படி இனிமேல் யேசுக்கிறிஸ்துவின் டத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத்திருஷ்டாந்தமுண்டாக, முதல் அவர் என்னில் எல்லாநீடியபொறுமையையுங்காட்டினார், இதினிமித்தம் நான் இரக்கம்பெற்றேன்.—
நித்தியமும், அழிவின்மையும், அதரிசனமுமுள்ள இராசனும், ஒருவராகிய ஞானமுடைய கடவுளுக்குக் கனமும், மகிமையுஞ் சதாகாலங்களிலும் இருக்கக்கடவன. ஆமென்.—
புத்திரனாகிய தீமோத்தேயுவே, உண்ணக்குறித்து முன்னுண்டான நீர்க்கதரிசனங்களுக்கேற்க விசுவாசத்தை

(க.அதி.க) அப்.கூ.யெ. கலா.க.க.யெ. தீத்.க.உ. யூதா.உ. கொலோ.க.உ.எ. (உ) அப்.யெ.க. க.கொரி.ச.யெ. பிலி.உ.யெ.க. க.தெச.கூ.உ. தீத்.க.ச. கலா.க.க. உ.தீமோ.க.உ. க.பேதுரு.க.உ. (கூ) கலா.க.க.எ. அதி.ச.எ. உ.தீமோ.உ.யெ.க.உ.யெ.க.உ. தீத்.க.யெ.க. (ச) அப்.உ.யெ.க.க. பிலி.உ.உ.ச. (ஊ) ரோ.யெ.கூ.யெ. கலா.கூ.யெ. உ.தீமோ.உ.உ.ச. (சூ) அதி.ச.ச.உ.யெ. (எ) அதி.ச.ச. (அ) ரோ.எ.யெ. (ஆ) கலா.கூ.யெ. (யெ) அதி.கூ.க. உ.தீமோ.ச.கூ. தீத்.க.க. அதி.கூ.யெ. க.கொரி.கூ.யெ. கலா.உ.அ. கொலோ.க.உ.உ. க.தெச.உ.ச. உ.தீமோ.க.யெ. தீத்.க.உ. (யெ) உ.கொரி.யெ.க. க.கொரி.எ.உ.உ. உ.கொரி.கூ.கூ. கொலோ.க.உ.உ. (யெ) அப்.அ.க. க.கொரி.யெ.க. பிலி.கூ.கூ. லூக்.உ.கூ.ச. யோவா.கூ.கூ.ச.க. அப்.கூ.யெ. (யெ) ரோ.கூ.யெ. க.கொரி.யெ.யெ. உ.தீமோ.க.யெ. லூக்.எ.ச.எ. (யெ) அதி.கூ.க. உ.தீமோ.உ.யெ.க. தீத்.கூ.யெ. மத்.கூ.யெ. லூக்.கூ.உ. ரோ.கூ.யெ. க.யோவா.கூ.கூ. (யெ) உ.கொரி.ச.க. அப்.யெ.கூ.கூ. (யெ) சங்.யெ.க. தானி.எ.யெ. ரோ.க.உ.க. யோவா.க.யெ. எபி.யெ.உ.எ. க.யோவா.ச.யெ. ரோ.யெ.உ.எ. யூதா.உ. க.நானா.உ.கூ.யெ. (யெ) உ.தீமோ.உ.உ. அதி.ச.யெ. அதி.கூ.யெ. உ.தீமோ.உ.கூ.

யும், நன்மனச்சாட்சியையுங் கீர்த்து, உத்தம யுத் தத்தை நடத்துவாயாக என்னும் இர்த்தக்கட்டளை யுக யை நான் உனக்கு ஒப்பிக்கிறேன்.-சிலர் இவை களைத்தள்ளி, தங்கள் விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.-அவர்களில் யூமெனேயும், அலைக்குசந்தருமிருக்கிறார்கள்; இவர்கள் தூஷணியாதபடிக்குக் கற்றுக்கொள்ளும் பொருட்டாய், இவர்களைச் சாத்தானுக்கு ஒப்பித்தேன்.

உ. அதிகாரம்.

க. சாதாரணசனங்கள் நிமித்தம் பிரார்த்தனைபண்ணும்படி பவுல் கட்டளையிடல்: கூ. ஸ்திரிகள் ஆபரணங்களை அணிந்துகொள்வதையும், சபையிலேபேசுவதையும் விலக்கல்.

நாம் சாந்தமும், சமாதானமுமுள்ளவர்களாய், பூரணபத்தியோடும், நேர்மையோடும் நான் விடும்படிக்கு, இராசாக்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும், -மற்ற எல்லாச்சனங்களுக்காகவும் விண்ணப்பங்களையும், வேண்டெல்களையும், பிரார்த்தனைகளையும், ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டுமென்று நான் பிரதானமாய்ப்புத்தி சொல்லுகிறேன்.-இப்படிச்செய்வது நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய சமுக்கத்தில் நன்மையும், அங்கிகரிக்கப்பட்டத்தக்கதுமாயிருக்கின்றது.-எல்லாநனுஷ்டரும் இரட்சிக்கப்படுவதற்கும், சந்தியத்தை அறிகிற அறிவை அடைவதற்கும் அவர் சித்தமாகியிருக்கிறார்.-தேவன் ஒருவரே, தேவனுக்கு மன்னுஷ்டருக்கும் மந்தியுஸ்தரும் ஒருவரே;-எல்லாநனுஷ்டம் மீட்குங்கிரயமாகத்தம்மை ஒப்புக்கொடுத்தமனுஷ்டனாகிறிஸ்து யேசுவே அவர்; இத்தற்குத் தருந்தகாலத்திற்குச் சரியுண்டாயிருக்கும்.-நான் இதைக்குறித்து அந்நியருக்கு விசுவாசத்தையும், சந்தியத்தையும் போதிக்கிறபோதகனும், பிரசங்கியும், அப்போஸ்தலனுமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன். பொய்யாயல்ல, கிறிஸ்துவை முன்னிட்டுச்சந்தியமாய்ப் பேசுகிறேன்.-மனுஷர், கோபமும், சந்தேகமுமில்லாமல் சந்தமான கைகளை உயர்த்தி, எவ்விடங்களிலும் பிரார்த்தனை பண்ணவேண்டும், இதுவே என் சித்தம்.-ஸ்திரிகளும் மயிர்ப்பின்னல், பொன், முத்துகள், விலையுயர்ந்தவஸ்திரம் இவைகளினாலேயல்ல, நாணத்தோடும், மரியாதையோடும் கற்புக்குரிய வஸ்திரத்தைத்தரித்து, தேவபத்தியைக் காண்பிக்கிற ஸ்திரிகளுக்கேற்றதாக நற்கிரியைகளாகிய அலங்காரத்தினால் தங்களை அலங்கரிக்கக்கடவர்கள்.-ஸ்திரி எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாய் அமைதலோடே

கற்றுக்கொண்டு, இருக்கக்கடவள்.-உபதேசிக்க யெவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், நான் ஸ்திரிக்கு உத்தரவுகொடுக்கவில்லை, அவன் மவுனமாயிருக்கக்கடவள்.-ஏவாளுக்குமுன் ஆயுகத்தாம் சிருஷ்டிக்கப்பட்டான்.-ஆதாம் வஞ்சிக் கப்படவில்லை, ஸ்திரியானவளை வஞ்சிக்கப்பட்டிருக்கிறவாளியானான்.-ஆனலும் மரியாதையோடு தே விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருப்பார்களேயாகில் பின்னை பெறுகிறதில் இரட்சிப்பைப்பெறுவான்.

கூ. அதிகாரம்.

க. அத்தியட்சனுடைய குணகிரியைகளைக்குறித்தல்: அ. பரிசாரகனுடைய குணகிரியைகளைக்குறித்துத் தெரிவித்தல்: யச. தீமோத்தேயுக்குத் தான் எழுதியிருப்பதின் கோக்கத்தைத்தெரிவித்தல்.

அத்தியட்சனுடைய தொழிலை விரும்புகிறவன், நல்லகிரியையை விரும்புகிறான், இதுமெய்யானவாக்கு.-அத்தியட்சனுவன் குற்றமற்றவனும், ஒரேமனைவியையுடையவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், மனஅடக்கமுள்ளவனும், நல்லொழுக்கமுள்ளவனும், விருந்தோம்புகிறவனும், போதித்தலில் நிபுணனுமாயிருக்கவேண்டும்;-மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனும், விரோதிக்கிறவனும், கலகக்காரனும், உலோபியுமாயிராமல், -பொறுமையுடையவனும், முழுப்பயபத்தியோடு தன்பின்னைகளை வசப்படுத்தி, தன் சுயகுடும்பத்தாரை நன்றாக நடத்துகிறவனுமாயிருக்கவேண்டும்.-ஒருவன் தன் சுயகுடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்.-இறுமாப்படைந்து, பிசாசின் தண்டனைக்குட்படும்படி புதியவனாயிருக்கப்படாது.-மேலும் அவன் நிர்தனையிலும், பிசாசின் கண்ணிலும் விழாதபடி, புறம்பானவர்களுக்குள் நற்சாட்சிபெற்றவையுமிருக்கவேண்டும்.-உதவிக்காரருமோ, இருநாக்கள்ளவர்களும், மதுபானப்பிரியரும், இலாபிகளுமாயிராமல், -யோக்கியர்களும், விசுவாசத்தின் இரகசியத்தைச்சுத்தமானமனதிலே காத்துக்கொள்பவர்களுமாயிருக்கவேண்டும்.-அன்றியும் இவர்கள் சோதிக்கப்பட்டபின்புகுற்றமில்லாதவர்களானால், உதவிக்காரருடைய ஊழியத்தைச் செய்யலாம்.-அதுபோல மனைவிகளும், யோக்கியர்களும், தூஷணஞ்செய்யாதவர்களும், மனவடக்கமுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்

(யுக)அதி.கூ.க. அதி.க.க. (உய)உ.தீமோ.உ.யெ. உ.தீமோ.ச.யச. க.கொரி.டு.டு. அப்.யுக.சுடு.- (உ. அதி. க.) எஸ்ரு.க.க. எரே.உ.க.எ. ரோ.யுக.க. (க) ரோ.யெ.உ. அதி.க.க. உ.தீமோ.க.க. (ச) எசேக்.யெ.உ.க. யோ. வா.கூ.யெ. தீத்.உ.யெ. உ.பேதரு.க.க. யோவா.யெ.க. உ.தீமோ.உ.உ.டு. (இ)ரோ.கூ.உ.கூ.யெ. கலா.கூ.உ.யெ. எபி. அ.க. (ஈ) மத்.உ.யெ.உ. ஏபே.க.அ. தீத்.உ.யெ. க.கொரி.க.டு. உ.தெச.க.யெ. உ.தீமோ.க.அ. ரோ.டு.க. கலா.ச. டு. ஏபே.க.யெ. தீத்.க.உ. (எ) ஏபே.கூ.எ.அ. உ.தீமோ.க.யெ. ரோ.க.க. ரோ.யெ.யச. கலா.க.யெ. (அ) மல்.க.யெ. யோவா.ச.உ.க. சங்.கூ.உ. ஏசா.க.யெ. (க) க.பேதரு.கூ.க. (ய) க.பேதரு.கூ.ச. (யெ) க.கொரி.யச.கூ.ஏபே. டு.உச. (யுக) ஆதி.க.உ.எ. க.கொரி.யெ.அ.க. (யச) ஆதி.கூ.க. உ.கொரி.யெ.கூ.- (கூ) அதி. க. அப்.உ.யெ.உ.அ. பிலி.க.க. ஏபே.ச.யெ. (உ) தீத்.க.எ. உ.தீமோ.உ.உச. க.பேதரு.டு.உ. (கூ) தீத்.க.க. உ.தீமோ.உ.உச. (ச) தீத். க.க. (ஈ) ஏசா.யெ.உ. (எ) அப்.உ.உ.யெ. க.கொரி.டு.யெ. க.தெச.ச.யெ. உ.தீமோ.உ.உச. (அ) அப்.சூ.கூ.லேவீ. யெ.யெ. எசேக்.ச.உ.க. (கூ) அதி.க.யெ. (யக) தீத்.உ.கூ.

உடையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.—உதவிக்காரர் ஒவ்வொரு மனைவிக்கு ஒவ்வொரு புருஷர்களும், தங்கள் தங்கள் பிள்ளைகளையும் குடும்பத்தையும் நன்றாய் நடத்துகிறவர்களாயிருக்கவேண்டும்.—உதவிக்காரருடைய உத்தியோகத்தை நன்றாய் நடத்துகிறவர்கள், சிறிஸ்து யேசுவைப் பற்றும் விசுவாசத்தில் உத்தமநிலையையும், மிருகத்தை நிராயத்தையும் ஆதாயப்படுத்திச் செலவழிக்கிறார்கள்.—நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வருவேனென்று நம்பியிருக்கிறேன்.—நான் தாமதித்தால் சத்தியத்தைத் தாங்குகிற தூணும், ஆதாரமும், நித்திய தேவனுடைய சபையுமாகிய வீட்டிலே நீ நடக்கவேண்டியவிதத்தை அறிவுடையுடைய இவைகளை உணர்கெழுதினேன்.—தேவன் மாயிசுத்தில் வெளிப்பட்டார், ஆவியினால் நீ கிழிப்பவரென்று விளக்கப்பட்டார், தேவதூதருக்குக் காணப்பட்டார், புறந்தேசத்தாருக்குள்ளே பிரசங்கிக்கப்பட்டார், உலகத்தில் விசுவாசிக்கப்பட்டார், நிகமையிலேற்றப்பட்டாரென்கிற தேவபத்தியின் இந்த இரகசியம் பெரிதென்பற்றகுச்சந்தேகமில்லை.

ச. அதிகாரம்.

க. விசுவாசக்கேண்டாருமென்று முன்னுரைத்தல்: எ. தேவபத்தியைக்குறித்து உபதேசித்தல். ஆவியானவர்தெளிவாய் இவ்வாக்கைச்சொல்லுகிறார், பிற்காலங்களிற் சிலர் குண்ட மனச்சாட்சியுள்ளவர்களாய், பொய்யரின் கபடத்தினாலே—வஞ்சிக்கிற ஆவிகளுக்கு, தேவமனையருடைய உபதேசங்களுக்கு செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டுவிடுகிறவர்கள்.—இவர்கள் விவாகத்தை விலக்குவார்கள், விசுவாசிகளாலுஞ் சத்தியத்தை அறிந்தவர்களாலும், ஸ்தோத்திரத்தோடே அங்கிகரிக்கப்படத்தக்கதும் தேவன் சிருஷ்டித்ததுமாகிய உணவுப்பொருளைத் தன்னக் கற்பிப்பார்கள்.—தேவன் சிருஷ்டித்தயாவும் உத்தமம், ஸ்தோத்திரத்தோடே அங்கிகரித்தால், ஒன்றுந் தள்ளத்தக்கதல்ல.—அவ்வ தேவவாக்கினாலும், வேண்டுகவிலையும் பரிசுத்தமாகப்படுகின்றன.—சீகிரதாரருக்கு இவைகளை உணர்த்தினாயாகில், நீ அறிந்து பற்றிக்கொண்டிருக்கிற போதகத்திற்கும் விசுவாசத்திற்குமுரிய வாக்குகளில் வளர்ந்தவனாய், யேசுக்கிறிஸ்துவுக்கு உத்தம உதவிக்காரனாவாய்.—கிழவிகள் பேசுகிறவைகளும், அ

வபத்திக்குரியவைகளுமாகிய கட்டுக்கதைகளைத் தள்ளி, மெய்த்தேவபத்திக்கேற்றவைகளில் முயற்சிபண்ணுவாயாக.—சீரமுயற்சி சொற்ப பலனைத்தரும்: இம்மைக்கும் மறுமைக்குமேற்றவாக்குத்தத்தத்திற்குரியதெவபத்தியோ, எல்லாவற்றிலேயும் பலனைத்தரும்.—இவ்வாக்கு உண்மையும், மிகவும் அங்கிகரிக்கப்பட்டத்தகுமாயிருக்கின்றது.—இதனியமித்தம் நான்களும், எல்லாமனுஷருக்கும், வீசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய சீவனுள்ள தேவனை நம்புகிறதிறைப்பிரயாசப்பட்டும், நிந்திக்கப்பட்டிருக்கிறோம்.—நீ இவைகளைக்கற்பித்துப் போதிப்பவாயாக.—உன்வாவிபத்தை ஒருவரும் அவமதிக்காதபடியாக; நீ வாக்கிலும், நடைவிலும், அன்பிலும், குணத்திலும், விசுவாசத்திலும், சிறையிலும் விசுவாசிகளுக்குத்திறுஷ்டார்தமாயிருக்கக்கடவாய்.—நான் வருமனவும் வாசிப்பதிலும், உபத்திசொல்வதிலும், உபதேசிப்பதிலும் நீ சாக்கிரதையாயிரு.—முதியோர்சங்கத்தார்உன்மேற்கைகளை வைத்தபொழுது, தீர்க்கதரிசனத்தினால் உணக்குக்கொடுக்கப்பட்ட வரத்தைக்குறித்து நீ அசதியாயிராதே.—உன் தேர்ச்சியாவருக்குக்குண்டு தோன்றும்படி நீ இவைகளையே சிந்தித்துக்கொண்டு, ஏசுசிறையைடன் இவைகளிலே நிலைத்திருக்கக்கடவாய்.—நீ உன்னையும் உபதேசத்தை உய்குறித்துச் சாவதானாயிரு; இவைகளையி நிலைகொள்: இப்படிச்செய்தால்உன்னையும், உன்னிடத்திற்கேட்பவர்களையும் இரட்சிப்பாய்.

ரு. அதிகாரம்.

க. கண்டிப்பையும் விதவைகளின் பாலனத்தை யுங்குறித்து உபதேசித்தல்: ஸ. முதியோரை ஏற்படுத்தல்: உ. உ. பவுல் தீமோத்தேயுக்கு விசேஷமாக உபதேசஞ்செய்தல். நீ முதிர்ந்தவனைக் கடிந்துகொள்ளாதிரு, அவனைப்பிதாவைப்போலவும், வாலிபரைச்சகோதரரைப்போலவும்,—முதிர்ந்தஸ்திரிகளைமாதாக்கனைப்போலவும், இனையஸ்திரிகளை அதிக சுத்தத்துடன் சகோதரிகளைப்போலவும் பாலித்தநடத்துவாயாக.—உள்ளபடி விதவையாயிருக்கிறவர்களை ஆதரித்துக்கொள்.—ஒரு விதவைக்குப்பிள்ளைகளாவது, பேரன், பேர்த்தியாவது இருந்தால், இவர்கள் முதல் தங்கள் குடும்பத்தைத்தேவபத்தியுடனே விசாரித்து, பின்பு தங்கள் பெற்றருக்குப் பிரதிஉபகாரஞ்செய்யக்கற்றுக்கொள்

(யூ) மத்.உரு.உக.(யூ)எபே.உ.உக.உ.உ. உ.தீமோ.உ.உய.(யூ)யோவா.க.யச. க.யோவா.க.உ. மத்.கூ.யச. யோவா.க.கூ.கூ.ரோ.க.கூ. க.பேதுரு.கூ.யசு. க.யோவா.ரு.சு., மத்.உசு.உ. லூக்.உ.யூ. யோவா.உ.யூ.எபே.கூ.ய. க.பேதுரு.க.யூ. அப்.யூ.கூ.ச. கலா.உ.எ. எபே.கூ.ரு.சு.அ. ரோ.ய.யசு. கொலோ.க.கூ.உக.உஎ.உசு. லூக்.உசு. ரூ. அப்.க.கூ. க.பேதுரு.கூ.உஉ.—(ச. அதி. க.) யோவா.யசு.யூ. உ.தெச.உ.ச. உ.தீமோ.கூ.க. உ.பேதுரு.கூ. க.யோவா.உ.யசு. யூதா.ச.யசு. க.பேதுரு.க.உ.ய. மத்.எ.யூ. ரோ.யசு.யசு. உ.பேதுரு.உ.கூ. எபே.ச.யூ.க. (உ) உ.தீமோ.கூ.யூ. உ.பேதுரு.உ.க. வெளி.யசு.யசு. தானி.யசு.கூ.ரு.கூ.யசு. வெளி.கூ.உ.யூ.(க)க.கொரி.எ.உசு.கூ.கூ. கொலோ.உ.உ.யூ.உக. எபி.யூ.சு. ரோ.யசு.கூ.யூ. க.கொரி.அ.அ. ஆதி.க.உக. ரோ.யசு.க. க.கொரி.யூ.யூ. (ச) ரோ.யசு.யசு.உ.யூ. க.கொரி.யூ.உரு. தீ.க.யூ. (க) உ.தீமோ.கூ.யசு.யூ. (எ) அதி.க.கூ. உ.தீமோ.உ.யசு.உக. தீ.க.யூ. எபி.ரு.யசு.(அ)க.கொரி.அ.அ. கொலோ.உ.உக. சங்.கூ.எ.ச. சங்.அசு.யூ.க. மத்.சு.கூ. ரோ.அ.உசு.(ய) க.கொரி.ச.யசு.யூ. சங்.கூ.சு. (யூ) க.கொரி.யசு.யசு. தீ.உ.யூ. தீ.உ.அ. க.பேதுரு.ரு.கூ. (யச) உ.தீமோ.க.சு. அப்.கூ.சு. உ.தீமோ.க.சு. (யூ)அப்.உ.யூ.உசு. எசேக்.கூ.கூ. ரோ.யசு.யசு. க.கொரி.கூ.உஉ. யாக்.ரு.உ.யூ.—(ரு) அதி. க.) லேவி.யூ.கூ.உ. (ச) மத்.யூ.சு. எபே.கூ.க.உ.

ளக்கடவர்கள்: இதுவே தேவனுடைய சந்திரியில் நன்மையும், அங்கிகரிக்கத்தக்கதுமாயிருக்கின்றது.—உள்ளபடி அநாதவிதவையாயிருக்கிறவர் தேவனிடத்தில் அடைக்கலம்புகுந்து, இரவும்பகலும்விண்ணப்பங்களிலேயும், பிரார்த்தனைகளிலேயும் நாள்விடொன்.—சிறிற் பத்தோடே வாழ்ந்திருப்பவனோ, உயிரோடிருக்கையிலுமம்மித்தவன்.—அவர்கள் குற்றமற்றவர்களாகும்படி இவைகளைக் கட்டினையிடவாயாக.—தன்னைச் சேர்ந்தவர்களுக்கும், விசேஷமாகத் தன் குடும்பத்தாரையும் ஆதரித்துக்கொள்ளாதவன், விசுவாசத்தை மறுத்து, அவிசுவாசியிலும் கெட்டவனாவான்.—அறுபதுவருஷத்திற்குக் கீழான வயதில்லாதவரும், ஒரேபருஷனுக்கு மனைவியாயிருந்தவருமாகி,—பிள்ளைகளைவளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்பட்டவர்களுக்கு உதவிசெய்து, சகலவிதமான நற்கிரியையையுஞ் சாக்கிரதையாய் நடப்பித்து, இப்படி நற்கிரியைகளினிமித்தம் நற்சாட்சியைப்பெற்றிருக்கும் விதவையானவளைத் தொகையிலே சேர்த்துக்கொள்ளலாம்.—

யக வாலிப வயதுள்ள விதவைகளை அங்கிகரிக்கப்படாது: இவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதிகளாய், லெளகீக இச்சைகொண்டு, திரும்பவும் உடவிவாகம்பண்ணுவார்கள்.—இவ்விதமாய்த் தங்களுக்கு முன்னிருந்த விசுவாசத்தை இவர்கள் யக விட்டித்தண்டினையில் அகப்படுவார்கள்.—அதுவுமன்றி, இவர்கள் வீடுதோறுந்திரிந்து, சோம்பர்களாய்மாத்திரமல்ல, பிதற்றுகிறவர்களும், தகாதவைகளைப் பேசுகிற வீணர்களாமாயிருக்கப்பயச பழகுகிறார்கள்.—இப்படிச் சிலர் இப்பொழுதுஞ் யடு சாத்தானைப் பின்பற்றிப்போனார்கள்.—ஆதலால் வாலிபவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப்பெறவும், குடும்பத்தை விசாரிக்கவும், விரோதி தூஷிக்கிறதற்கு இடமுண்டாக்காம லிருக்கவும் வேண்டுமென்று விரும்புகிறேன்.—விசுவாசியானவனிடத்திலாயினும், விசுவாசியானவனிடத்திலாயினும் விதவைகளிருந்தால், சபையின்மேற் பாரமேற்றாதபடிக்கும், உத்தம விதவைகளாயிருக்கிறவர்களுக்குத் துணைசெய்யும்படிக்கும் அவர்களே இவர்களைப்பயரிபாலிக்கக்கடவர்கள்;—“பிணை அடிக்கிற மாட்டின்வாயைக்கட்டப்படாது,” என்றும், “வேலை யுள்ள தன் கூவிக்குப்பாத்திரன்,” என்றும் வேத யுஞ்சொல்லியிருக்கிறதற்கிசைய,—உத்தமமாக விசாரிக்கும் முதியோர் விசேஷமாகத் தேவனுடைய வாக்கியத்தைப் பிரசித்தப்படுத்தலிலும்,

உபதேசத்திலும், பிரயாசப்படுகிறவர்கள், இருமடங்கு கணம்பெறுவதற்குப் பாத்திரரென்றெண்ணுங்கள்.—முதியோனுக்கு விரோதமாகக் குறியகற்றஞ்சாற்றுதலை இரண்டு, மூன்று சாட்சியின்றி ஏற்றுக்கொள்ளப்படாது.—மற்றவர்களும் பயர் உய்திருக்கும்படி, எல்லாருக்கும் முன்பாகப் பாவஞ்செய்தவர்களைக்கடிந்துகொள்வாயாக.—நீமு உககத்தைப்பாராமலும், பட்சபாதயில்லாமலும் இவைகளைக்காத்து நடக்கும்படி நான் தேவனுக்கும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்டதேவனுதருக்கும் முன்பாக உனக்குக்கட்டினையிடகிறேன்.—சடி உத்தியாய் எவன்மேலும் கைகளைவைக்கப்படாது, பிறருடைய பாவத்திற்கு உடந்தையாயிராதே: உன்னைமாசற்றவனாகக் காத்துக்கொள்.—உன்வ உகயிற்றுக்காகவும், அடிக்கடி உண்டாகும் உன்பலவீனங்களுக்காகவுஞ்சலம்மாத்திரமல்ல, சொற்ப திராட்சரசத்தையும் பாணம்பண்ணு.—சிலம உசனுஷருடைய பாவங்கள் தீர்ப்புச்செய்வதற்கு முன்பிரசித்தமாயிருக்கும், சிலருடையவைகள் பின்னேவிளங்கும்.—சிலருடைய நற்கிரியைகடென்றும் அதுபோல முன்னே விளங்கும், அப்படியிராதவைகளும் மறைந்திருப்பதில்லை.

சு. அதிகாரம்.

க. பணிவிடைக்காரரின் கடமைகளைத்தெரிவித்தல்: கள்ளஉபதேசத்தைத் தள்ளும்படி விதித்தல். தேவபத்தியின் பலனைக்குறித்தல்: யக. பவுல் தேவபத்தியைக்குறித்துத் தீமோத்தேயுக்கு விசேஷமாக உபதேசித்தல்: யெ. செல்வருக்கு இன்னவித புத்திசொல்வது தருமென்று காட்டல்: உய. நிருபத்தின்முடிவுரை.

தேவனுடைய நாமமும் உபதேசமும் நிந்திக்கப்படாதபடி, துக்கத்திற்குக் கீழ்ப்பட்டவர்களான அடிமைகள், தங்கத்தங்கள் எசமானர்கள் சம்பூரணகனத்திற்குப் பாத்திரரென்றெண்ணிக்கொள்ளக்கடவர்கள்.—விசுவாசிகளாகிய எசமானருக்குக்கீழானவர்களும் அவர்கள் சகோதரரானதினால், அவர்களை அலமதிக்காமல், வேலையின்பலனைப் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் விசுவாசிகளும் பிரியருமானபடியால், அவர்களிடத்தில் அதிகமாய்ச்சேவிக்கக்கடவர்கள். இவ்விதமாய்ப்போதித்து உபதேசிப்பாயாக.—ஒருவன் நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் ஆரோக்கியமான வாக்குகளுக்கும், மெய்த்தேவபத்திக்கேற்ற உபதேசத்துக்கும் இசையாமல்,—வேறுவிதமாய்ப்போதித்தால், அவன் அகங்காரியும், ஒன்றும் அறியாதவனும், தருக்கங்

(டு) க.கொரி.எ.கூ. லூக்.உ.கூ.எ. அப்.உ.கூ.எ. (சு) யாக்.டு.டு. (அ) ஏசா.டு.அ.எ. கலா.கூ.ய. உ.தீமோ.கூ.டு. தீத். க.யசு. மத்.ய.அ.யெ. (கூ) லூக்.உ.கூ.சு. (ய) அப்.யசு.யெ. எபி.யகூ.உ. க.பேதாரு.ச.கூ. ஆதி.ய.அ.ச. லூக்.எ.கூ.அ.ச.ச. யோவா.யகூ.டு.யசு. (யக) உ.தெச.கூ.யக். (யடு) க.கொரி.எ.கூ. தீத்.உ.அ.யெ.உபா.உடு.ச. க.கொரி.கூ.கூ. லேவி. யகூ.யகூ. மத்.ய.ய. (யஅ) ரோ.ய.உ.அ. க.கொரி.கூ.ய.யசு. கலா.கூ.சு. பிலி.உ.உ.கூ. க.தெச.டு.ய.உ.யகூ. எபி.யகூ.எ.யெ. அப்.உ.அ.ய. (யக) உபா.யகூ.யடு. (உய) கலா.உ.யகூ.யசு. தீத்.க.யசு. உபா.யகூ.யகூ. (உக) உ.தீமோ.உ.யசு. (உஉ) அப்.சு.சு. உ.தீமோ.சு.கூ. உ.யோவா.யகூ. (உகூ) சங்.ா.ச.யடு. கலா.டு.யகூ.—(சு. அதி. சு.) எபே.சு.டு. கொலோ.கூ.உ.உ. தீத்.உ.ய. க.பேதாரு. உ.ய.அ. ஏசா.டு.உ.டு. ரோ.உ.உ.ச. தீத்.உ.ச.அ. (உ) கொலோ.ச.க. (கூ) உ.தீமோ.கூ. யகூ. தீத்.க.கூ.கூ. (ச) க.கொரி.அ.உ. உ.தீமோ.உ.உ.கூ. தீத்.கூ.கூ.

கனும் வாக்குவாதங்களாகிய கோய்கொண்ட வனுமாயிருக்கிறான்; அவைகளினால், பொருமையும், விரோதமும், தாஷணங்களும், தீமையுள்ள சமுசயங்களும், -கெட்ட சிந்தையும், சத்தியமின்மையுமுள்ளவர்களாய், மெய்த்தேவபத்தி ஆதாயத்தை வருவிக்கிறதென்று எண்ணுகிறவர்களாகிய மனுஷருடைய மாறுபாடானதருக்கங்களுந் தோன்றுகின்றன: இப்படிப்பட்டவர்களுக்கு விவருவாயாக. -போதுமென்ற மனதுடன் மெய்த்தேவபத்தியே மிருந்த ஆதாயமுள்ளது. -உலகத்திலே நாம் ஒன்றையும் கொண்டுவந்ததில்லை, இதிலிருந்து நாம் ஒன்றையும் கொண்டுபோவதுமில்லை, இது நிச்சயம். -அன்னவஸ்திரமுண்டானால் அது போதுமென்று நினைக்கக்கடவோம். -செல்வராயிருக்க விரும்புகிறவர்கள், சோதனையிலும், கண்ணியிலும், நாசம் நாகமாகிய இவைகளிலும், மனுஷரை அழிக்கும் பலவிதமான புத்தியினமும், சேதமுமான இச்சைகளிலும் விழுகிறார்கள். -பண ஆசை எந்தத்தீமைக்கும் வேர்: சிலர் அதை இச்சித்து, விசுவாசமார்க்கத்தைவிட்டு வழுவி, அநேகவேதனைகளினால் தங்களைத்தாமே உருவக்குத்திக்கொள்ளுகிறார்கள். -தேவனுடைய பணிவிடைக்காரனாகிய நீயோ, இவைகளுக்கு விலகுவாயாக; நீதியையும், தேவபத்தியையும், விசுவாசத்தையும், அன்பையும், பொறுமையையும், தாழ்ந்தசிந்தையை உடையுந் தொடர்ந்துகொள்வாயாக. -விசுவாசத்தின் நற்போராட்டம் பண்ணு, நித்தியசேவனைப்பிடித்துக்கொள், அதற்காகவே நீ அழைக்கப்பட்டிருக்கிறதாயன்றி, அநேகசாட்சிகளுக்குமுன்பாக உத்தமமாய் அறிக்கையிட்டிருக்கிறாய். -நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து பிரசன்னமாகும் வரைக்கும் களங்கமுந் தோஷமுமில்லாமல் இந்நக்கட்டளையைக் காத்துக்கொள்ளும்

படி, -எல்லாவற்றையும் உயிர்ப்பிக்குத் தேவ னுடைய சந்நிதியிலும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று உத்தமசாட்சியாக அறிக்கையிட்ட கிறிஸ்து யேசுவின் சமுசத்திலும், உனக்குக்கட்டளையிடுகிறேன். -அந்தப் பிரசன்னத்தை ஆனந்தமுள்ள ஏகாதிபதியுமாய், இராசாதி இராசாவுமாய், கர்த்தா திகர்த்தருமாய், ஒருவராய், அழியாமையுள்ளவருமாய், ஒருவனும் அணுகாத ஒளியில் வசிப்பவருமாய், எந்தமனுஷனுந் தரிசியாமலும், தரிசிக்கக்கூடாமலும் இருக்கிறவர்தமது காலங்களிலே காட்டுவார். -அவருக்கே கன வகமும், வல்லமையும் என்மென்றைக்கும் உண்டாயிருக்கக்கடவன. ஆமென். -இப்பிரபஞ்சத்தில் லெஜுவரியமுள்ளவர்கள், இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையில்லாத ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிராமலும், நாம் அனுபவிக்கிறதற்குச்சகலவிதநன்மைகளை யுஞ்சும்பூரணமாய் நமக்குக்கொடுக்கிற சேவனையுடைய தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கவும், -நன்மை லெஜுவரியவர்களில் ஐசுவரியவாண்களாகும்படி மற்றவர்களுக்குக்கொடுக்க மனப்பூருவமாயிருந்து, உதாரருணமுள்ளவர்களாயிருக்கவும், -நித்தியசேவனைப் பிடித்துக்கொள்ளும்படி வகருங்காலத்துக்காகத்தங்களுக்குக்கொன்றுநல்ல அஸ்திபாரத்தைப்பொக்கிஷமாகவைக்கவும், நீ அவர்களுக்குக்கட்டளையிடக்கடவாய். -ஓ, தீமோத்தே உலயுவே, உனக்கு ஒப்பிக்கப்பட்டதை நீ காத்து, லெளகீகமும், விருதாவுமான பேச்சுகளுக்கும், கல்வியென்று பொய்யாய்ச் சொல்லப்பட்டிருக்கிற தருக்கத்துக்கும் விலகுவாயாக. -சிலர் அஉகதைப்பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபை உன்னோடே இருக்கக்கடவது. ஆமென்.

(௧) க.கொரி.யெ.யெ. உ.தீமோ.க.அ. தீ.க.யெ. உ.பேதுரு.உ.க. ரோ.யெ.யெ. உ.தீமோ.க.௧. (௨) சங்.க.எ.யெ. நீதி.யெ.யெ. எபி.யெ.௧. (௩) யோபு.க.உ.க. சங்.ச.க.யெ. நீதி.உ.எ.உ.க. பிர.யெ.யெ. (௪) ஆதி.உ.அ.உ.யெ. எபி.யெ.௧. (௫) நீதி.யெ.உ.எ. மத்.யெ.உ.உ. யாத்.௧.க. (௬) யாத்.உ.க.அ. உபா.யெ.யெ. (௭) உ.தீமோ.உ.உ.உ. உபா.க.க. உ.தீமோ.க.யெ. (௮) க.கொரி.க.உ.௧.உ.க. உ.தீமோ.ச.எ. பிலி.க.யெ.யெ. எபி.யெ.உ.க. (௯) பிலி.க.க.யெ. க.தெச.க.யெ. (௧௦) உபா.க.உ.க. க.சாமு.உ.க. யோவா.௧.உ.க. மத்.உ.எ.யெ. வெளி.க.௧. (௧௧) ஆதி.க.யெ.யெ. வெளி.யெ.யெ. யாத்.க.க.உ.யெ. யோவா.க.ச.க. (யெ) எபே.க.உ.க. பிலி.ச.உ.யெ. யூதா.உ.௧. வெளி.க.க. (யெ) யோபு.க.உ.ச. சங்.௧.உ.க. மாற்.யெ.உ.ச. நீதி.உ.க.௧. க.தெச.க.க. அப்.யெ.யெ. (யெ) லூக்.யெ.உ.க. தீத்.க.அ. யாக்.உ.௧. ரோ.யெ.யெ. கலா.க.க. எபி.யெ.யெ. (யெ) மத்.ச.உ.யெ. லூக்.யெ.உ.க. (உய) உ.தீமோ.க.யெ. தீத்.க.க. வெளி.க.க. அதிக.க.ச.க. உ.தீமோ.உ.யெ.யெ.உ.க. தீத்.க.யெ. (உக) உ.தீமோ.உ.யெ.

திமோத்தேயுக்கெழுதிய

இரண்டாம் நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: கூ. சத்தியவிசுவாசத்தினியித்தம் பவுல் தீமோத்தேயுவை நேசித்தல்: க. நந்திரியை உபத்திரவம் இவைகளைக்குறித்துத் தீமோத்தேயுக்கு உபதேசித்தல்: ஸ்கூ. பத்தியில் ஸ்திராமாயிருக்கும்படி சொல்லல்: ஸ்கூ. சிலர் பத்திரெயியைவிட்டுவழுவிரர்களென்று காட்டல்: ஓநேசிப்போரின் உத்தமகுணத்தைக்காட்டல். கிறிஸ்து யேசு வினா ஹண்டாயிருக்கிற சீவனைக்குறித்துச் சொல்லிய வாக்குத்தத்தத்தின்படியே, தேவனுடைய சித்தத்தினால் யேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல், — உபிரியமுள்ள புத்திரனாகிய தீமோத்தேயுக்கெழுதிக்கொள்வது: பிதாவாகிய தேவனுடைய நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து யேசு வினா ஹண்டாகியும், இரக்கமும், சமாதானமுமுண்டாகக்கடவன்.—இரவும் பகலும் என் பிரார்த்தனைகளில் இடைவிடாமல் உன்னை நினைத்தினால், முன்னேரின் முறைமைப்படி சுத்தமனதோடே நான் சேவித்துவருகிற தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறேன்.—முற்காலத்தில் உன்பாட்டியாகிய உலோவிசாளிடத்திலும், உன் தாயாகிய ஊனீயாளிடத்திலும், நான் நிச்சயித்தபடி உன்னிடத்திலும் நிலத்திருக்கிற உன்னுடைய உண்மையான விசுவாசத்தை என் சிந்தையில் வைத்து, — உன்கண்ணீரை நினைந்து, நான் சந்தோஷத்தினால் நிறைந்திருக்கும்படி உன்னைக்காண மிகவும் வாஞ்சையாயிருக்கிறேன்.—ஆதலால் நான் உன்மேற் கைகளை வைத்தினால் உனக்குக்கிடைத்த தேவவரத்தை, நீ தீபவளர்ச்சியைப்போல வளர்க்கும்படி உனக்கு ரூபகப்படுத்துகிறேன்.—தேவன் பயமுள்ள ஆவியையல்ல, பலமும் அன்புந் தெளிந்தபுத்தியுமுள்ளதையே நமக்கருளினார்.—ஆதலால் நம்முடைய கர்த்தரைப் பற்றுஞ் சாட்சியமையும், அவர் நிலத்தங்கட்டப்பட்டிருக்கிற என்னையுக்குறித்து இலக்கையடையாமல், தேவன் தரும் பலத்தின்படியே சுவீசேஷத்தினியித்தம் நீ கூட உ

பத்திரவங்களை அனுபவித்துக்கொள்வாயாக.—அவர் நம்முடைய கிரியைகளினியித்தமல்ல, நாம் முன் நிருணித்தினியித்தமும், உலகத்திற்குமுன் கிறிஸ்து யேசு மூலமாக நமக்கருளப்பட்ட அனுக்கிரகத்தினியித்தமும் நமக்கு இரட்சிப்பைத்தந்து, பரிசுத்தமான அழைப்பினால் நம்மை அழைத்தார்.—அது நம்முடைய இரட்சக ராகிய யேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தினால் இப்பொழுது பிரத்தியட்சமாய்த்தோன்றிற்று, அவர் மரணத்தைச்செயித்து, சுவீசேஷத்தினால் சீவனையுஞ் சாவாமையையும் வெளிப்படுத்தினார்.—நான் அந்நியரிடத்தில் அரைக்கூறுகிற மிகவகைவும், அப்போஸ்தலனாகவும், போதககைவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறேன்.—அதற்காக உடனான் இந்த உபத்திரவங்களை அனுபவிக்கிறேன்: நான் விசுவாசித்தவர் இன்னாரென்பது எனக்குத்தெரிந்திருக்கிறதினால், வெட்கப்பேடன்: அவரிடத்தில் நான் ஒப்பித்ததை அவர் அந்நான்வரைக்குக் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நான் நிச்சயித்திருக்கிறேன்:—நீ என்னிடத்திற்கேட்ட ஆரோக்கியமான வாக்கியங்களின் கோட்பாட்டை, கிறிஸ்து யேசுவைப் பற்றும்கிசுவாசத்தோடும் அன்போடும் பற்றிக்கொள்வாயாக.—உனக்கு ஒப்பிக்கப்பட்ட நன்மையை யெந்நமிடத்தில் வாசமாயிருக்கிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்வாயாக.—உனக்குத்தெரிந்திருக்கிறபடி, ஆசியாவிலே புகெல்லு, எர்மொகெனையுமுதலிய யாவரும் என்னை விட்டுவெளிகிப்போனார்கள்.—ஓநேசிப்போரின் குடும்பத்துக்குக் கர்த்தர் அனுக்கிரகஞ்செய்வாராக; அவன், அடிக்கடி என்னைத்தேற்றி, என்சங்கிலியைக்குறித்து இலக்கையடையாமல், —அவன் உரோமை யில் வந்திருந்தபொழுது யிருந்தசாக்கிரதையோடே என்னைத்தேடிக்கண்டான்.—அந்த நாளில் யெஅவன் கர்த்தரிடத்தில் இரக்கங்கண்டடையுப்படி, கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக: எபேசிலே பலவிதமாய் அவன் எனக்கு தவிசெய்தானென்று உனக்கு நன்றாகத்தெரியும்.

(க. அதி. க.) எபே.கூ.கூ. தீத்.க.க. எபி.கூ.யெ. (உ) க.திமோ.க.உ. (கூ) ரோ.க.அ. எபே.க.கூ. அப்.உ.உ.கூ. ரோ.க.யெ. கலா.க.யெ. க.தெச.க.கூ. (ச) க.திமோ.க.கூ. அப்.யெ.க. (கூ) அதி.ச.கூ.உ.க. (ச) க.தெச.கூ.யெ. க.திமோ.ச.யெ. (எ) ரோ.அ.யெ. ஹக்.உ.ச.கூ. அப்.க.அ. (அ) ரோ.க.யெ. க.திமோ.உ.ச. வெளி.க.உ. எபே.கூ.க. பிவி.க.எ. கொலோ.க.உ.ச. (கூ) க.திமோ.க.க. தீத்.கூ.ச. க.தெச.ச.எ. எபி.கூ.க. ரோ.கூ.உ. தீத்.கூ.கூ. ரோ.அ.உ.அ. ரோ.யெ.உ.கூ. எபே.க.கூ. தீத்.க.க. க.பேதுரு.க.உ.யெ. ரோ.யெ.உ.ச. எபே.க.யெ. கொலோ.க.உ.ச. தீத்.க.உ. க.பேதுரு.க.உ.யெ. க.கொரி.யெ.கூ.கூ. எபி.உ.யெ. (யெ) அப்.கூ.யெ. எபே.கூ.எ.அ. க.திமோ.உ.எ. (யெ) எபே.கூ.க. க.பேதுரு.ச.யெ. க.திமோ.கூ.உ.யெ. (யெ) தீத்.க.கூ. எபி.யெ.உ.கூ. வெளி.உ.உ.கூ. ரோ.உ.உ.யெ. க.திமோ.க.யெ.யெ. (யெ) க.திமோ.க.உ.யெ. ரோ.அ.யெ. (யெ) அப்.யெ.யெ. (யெ) மத்.கூ.எ.பிலே. அப்.உ.அ.உ.யெ. எபே.கூ.யெ. (யெ) மத்.உ.கூ.சூ.ச.யெ. உ.தெச.க.யெ. எபி.கூ.யெ.

உ. அதிகாரம்.

க. சற்கிரியைகளினியித்தஞ் சாக்கிரதையாயிருப்பதும், பொறுமையுடன் துக்கத்தை அனுபவிப்பதும் அவசியமெனக்காட்டல்: ஸச. செய்ய வேண்டிய கடமைகளைக் குறித்துத் தீமோத்தேயுக்கு நானாவதிமான புத்திகளைச் சொல்லல்.

என் புத்திரனே, நீ கிறிஸ்து யேசு வி லு ள் ள கிருபையினூ பவன்கொள்.—வெகுசாட்சிகளினால் நீ என்னிடத்திற்கேட்டவைகளை, மற்றவர்களுக்கு உபதேசிக்கத்தக்க சாமர்த்தியமும், உண்மையுமுள்ள மனுஷருக்கு ஒப்பிப்பாயாக.—நீயும் யேசுக்கிறிஸ்துவின் உத்தமவீரனைப்போல் உபத்திரவத்தைச் சகித்துக்கொள்.—போர்ச்சேவகத்தில் உட்பட்ட எவனும், தன்னைச்சேவகமெழுதிக்கொண்டவனைப் பிரியப்படுத்தும்படி இப்பிரபஞ்சத்தில் வேறெந்தத் தொழில்களிலுஞ் சிக்கிக்கொள்ளமாட்டான்.—அன்றியும், மல்லயுத்தஞ்செய்கிறவன் முறைமைப்படி செய்யாவிட்டால் முடிசூட்டப்பெறான்.—பயிர்செய்கிறவன் பலன்பெறுமுன் பிரயாசப்படவேண்டும்.—நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்வாயாக; கர்த்தர் எல்லாவற்றிலேயும் உனக்குப் புத்திரகடவார்.—என்கவிசேஷத்தின்மீது தாலீதின் சந்ததியும், மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறவருமான யேசுக்கிறிஸ்துவை நினைத்துக்கொள்ளக்கடவாய்.—இதற்காகவே நான் கட்டுகன்மட்டும் பாதகனைப்போல் உபத்திரவப்படுகிறேன்; தேவனுடைய வாக்கோ கட்டப்படவில்லை.—ஆதலால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், கிறிஸ்து யேசு வி லு ள் இரட்சிப்பை நித்தியமகிமையோடே அடையும்படி, அவர்கள் நிமித்தம் உக நான் சகலத்தையுஞ்சகிக்கிறேன்.—நாம் அவருடனே மரித்தால் அவருடனே சீவிப்போம்.—உபத்திரவத்தைச் சகித்தோமாகில் கூட ஆண்டு கொள்ளுவோம்: நாம் அவரை மறுதலித்தோ ஸக மாறால் அவரும் நம்மை மறுதலிப்பார்:—நாம் விசுவாசியாமலிருந்தாலும் அவர் உண்மையுள்ளவர்: அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். ஸச இவ்வாக்குச் சந்தியம்.—இவைகளை நீ அவர்களுக்கு ஞாபகப்படுத்தி, எவ்வளவும் பலன் தராமல், கேட்பவர்களைப் புரட்டுகிறதற்கேதுவானவைகளைக்குறித்து வாக்குவாதம் பண்ணாதபடி, கர்த்தர் முன்னிலையாய் அவர்களுக்குக்கட்டினாயிடுவாயாக.—நீ வெட்கப்படை தஊழியக்காரனாகி, சந்தியவாக்கை நிதானமாகப்படுத்துப்போதித்து, தேவசந்நிதியில் அங்கிகரிக்கப்பட்ட

தக்கவகை உன்னைக்காட்டப் பிரயத்தினம்பண்ணு.—லெளகீக வீண் அலப்பல்களுக்கு விலகு: உக அவைகள் அவபத்தியை அதிகரிக்கப்பண்ணும்.—அவர்களுடைய வாக்குப் பிளவையைப் போல் உக அரிக்கும்; யூமெனேயும், பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்.—அவர்கள் உயிர்த்தெழுதல் ஆயிற் றென்று சொல்லிச்சத்தியத்தை விட்டுவிடகி, சிலருடைய விசுவாசத்தைப் புரட்டுகிறார்கள்.—ஆ உக யினுந் தேவனுடைய அஸ்திபாரம் ஸ்திரமாய் நிலைத்திருக்கின்றது. கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் சாமத்தைத் தரிக்கிறவன் பாவத்தை விட்டுவிடக்கடவெனென்பதும் அதற்குமுத்திரை.—ஒரு பெரிய உவ விட்டிலே பொன் வெள்ளிப்பாத்திரங்கள் மாத்திரமல்ல, மரப்பாண்டங்களும் மட்பாண்டங்களருமுண்டு; அவைகளிற் சில கனமுள்ளவைகள், சில கனமற்றவைகள்.—ஆகையால் ஒருவன் இ உக வைகளை விட்டுத்தன்னைச்சத்திகரித்தால், அவன் கனத்திற்கேற்றதும், பரிசுத்தமாக்கப்பட்டதும், எசமானனுடைய சாரியத்திற்குப்பயோகமும், எத்தநகிரியைக்கும் ஆயத்தமானதாகிய ஒருபாத்திரமாயிருப்பான்.—நீ, வாசிபவயதின் இச்சை உக களுக்கு விலகி ஓடி, சுத்தமான இருதயத்தோடே கர்த்தரிடத்திற் பிரார்த்தனைப்பண்ணுகிறவர்களுடனே நீதியையும், விசுவாசத்தையும், அன்பையும், சமாதானத்தையும் பின்தொடர்ந்து கொள்.—அஞ்ஞானமும் அறிவீனமுமான தருக் உக கங்கள், வாக்குவாதங்களைப் பிறப்பிக்கிறவைகளென்று நீ உணர்ந்து, அவைகளை அகற்றலாயாக.—கர்த்தருடைய பணிவிடைக்காரன் வாக்குவாதஞ் செய்யாமல் எல்லாருக்கும் மெத்தனவும், போதகசாமர்த்தியமும், தீமையைப்பொறுமையாய்ச்சகித்தலுமுள்ளவராய், விரோதியான உடுவர்களைச் சார்ந்ததுடன் போதிக்கவேண்டும்.—அ உக ப்பொழுது பிசாசினுடைய இஷ்டப்படிசெய்ய அவன்வலையில் அகப்பட்டவர்கள், சத்தியத்தை அறிக்கையடுகிறதற்கு மனந்திரும்பி, அந்தவலையினின்று விடுதலைபெற்றுப் புத்திநெளிந்தவர்களாகும்படி, தேவன் அவர்களுக்கு அருள்செய்ய வவுகடும்.

கூ. அதிகாரம்.

க. பத்திரெறியில் தவறினவர்களைக் குறித்துத்தீர்க்கதரிசனஞ்சொல்லல்: ஸ. பவுல் தன்நடையை வெளிப்படுத்தல்: வேதத்தைப்புகழ்தல். கடைசிராட்களறிக்கொடியகாலங்கள்வரும், இ க

(உ. அதி. க.) க.தீமோ.க.உ. எபே.ச.யி. (உ) அதி.க.ய்கூ. க.தீமோ.க.ய.அ. க.தீமோ.க.உ. தீத்.க.க.(கூ)க.தீமோ.க.ய.க. (ச) க.கொரி.க.உ.டு. (டு) க.கொரி.க.உ.டு.உ.ச. (ச) க.கொரி.க.ய. (அ) அப்.உ.க.ய. ரோ.க.க.ச. க.கொரி.ய.டு.க.ச.உ.ய. ரோ.உ.ய.உ. (கூ) அப்.க.ய.க. எபே.க.க. கொலோ.ச.உ.ய.அ. அப்.உ.அ.க.க. எபே.க.ய.க. உ.ய. பிலி.க.ய.க.ய.ச. (ய) எபே.க.ய.க. கொலோ.க.உ.ச. உ.கொரி.க.க. (ய) க.தீமோ.க.ய.டு. ரோ.க.டு.அ. உ.கொரி.ச.ய. (ய) ரோ.அ.ய.எ. க.பேதுரு.ச.ய.க.ம.ய.கூ. (ய) ரோ.க.க. எண்.உ.க.ய.க. (ய) ச.தீமோ.டு.உ.க. க.தீமோ.க.கூ. தீத்.கூ.ய.க. (ய) ச.தீமோ.ச.எ. தீத்.க.ய.க. (ய) க.தீமோ.க.உ.ய. (ய) க.தீமோ.க.உ.க. க.கொரி.ய.டு. ய.உ.உ.க.உ.க.உ.ச.உ.க. ரோ.அ.க.டு. க.யோவா.உ.ய.க. நா.க.க.எ. யோவா.ய.ய.ச.உ.எ. (உ) க.தீமோ.க.ய.டு.ரோ.உ.க. (உ) தீத்.கூ.க. (உ) ச.தீமோ.க.ய.க. அப்.க.ய.ச. க.கொரி.க.க. க.தீமோ.க.டு. (உ) க.தீமோ.க.கூ. தீத்.கூ.க. (உ) தீத்.கூ.உ. க.தீமோ.கூ.உ.கூ. தீத்.க.க. (உ) கலா.ச.க. க.தீமோ.க.ய.க. க.பேதுரு.க.ய.டு. (உ) ச.தீமோ.உ.ச. தீத்.க.கூ. க.தீமோ.கூ.எ.—(கூ. அதி. க.) க.தீமோ.ச.க. உ.பேருரு.கூ.க. க.யோவா.உ.ய.அ. யூதா.ய.அ.

உ தை நீ அறிந்துகொள்.—மனுஷர் தற்பிரியரும், பொருளாசைக்காரரும், தற்புகழ்ச்சிக்காரரும், அகந்தையுள்ளவர்களும், துஷணிக்கிறவர்களும், பெற்றிருக்கமையாதவர்களும், நன்றிகெட்டவர்களும், அசத்தரும்,—சுபாவ நெசவில்லாதவர்களும், உடன்படிக்கையை மீறுகிறவர்களும், பொய்யாய்க்குற்றஞ் சார்த்துகிறவர்களும், இச்சை அடக்காதவர்களும், உக்கிரரூரோகிகளும், நல்லோரை வெறுக்கிறவர்களும், விசுவாசகாதகரும், துணியுடையவர்களும், இறுமாப்புள்ளவர்களும், தேவனிலும் சிற்றின்பத்தை விரும்புகிறவர்களும்,—தேவபத்தியின் வேஷத்தைத் தரித்து, அதின் பலத்தை மறுக்கிறவர்களுமாயிருப்பார்கள்:—இப்படிப்பட்டவர்கள் அந்தந்த வீடுகளில் துழைந்து, பாவங்களால் நிறைந்து, பல்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்பொழுதும் படித்தாலும் ஒருகாலஞ்சுத்தியத்தை அறியாமலிருக்கிற மதியின் ஸ்திரிகளை வசப்படுத்துகிறார்கள்: அ இப்படிப்பட்டவர்களுக்கு விலகுவாயாக.—இயன்னேயும், இயம்பிரேயும் மோசையை விரோதித்த பிரகாரம், இவர்களுந் தூர்ப்புத்தியையுடையவர்களும், விசுவாசத்தைக் குறித்து அங்கிகரிக்கப்பட்டவர்களுமாய், சத்தியத்தை விரோதிக்கிறார்கள்.—இவர்கள் இனிவருத்தியடையார்கள்: அவர்களுடைய புத்தியினம் வெளிப்பட்டது போல, இவர்களுடையதும் எல்லாருக்கும் வெளிப்படும்.—நீ என்னுடைய உபதேசத்தையும், நடைமையையும், அபிப்பிராயத்தையும், விசுவாசத்தையும், நீடியபொறுமையையும், அன்பையும், ஐக்ய பொறுமையையும்,—அந்தியோகியவிலும், இக்கோனியவிலும், இலுஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட உபத்திரவங்களையும், கிலேசங்களையும் நன்றாக அறிந்திருக்கிறாய்; இவ்வித உபத்திரவங்களைச் சகித்தேன்: இவையெல்லாவற்றினின்றும் உகர்த்தர் என்னை விடுவித்தார்.—அன்றியும், கிறிஸ்து யேசுவைப் பற்றித் தேவபத்தியாய் நான் விடவிரும்புகிறாயாவரும் உபத்திரவத்தை அனுபவிப்பார்கள்.—துஷ்டமனுஷரும், சூதருமானவர்கள் வஞ்சித்து, வஞ்சிக்கப்பட்டு, மேலும் மேலுந்துஷ்டராவார்கள்.—நீ கற்றுக்கொண்டு நிச்சயித்துணர்ந்தவைகளில் நிலைநிற்பாயாக; உனக்குப் போதகஞ்செய்தவன் இன்னொன்று உனக்குத்தெரிந்ததன்றி,—கிறிஸ்து யேசுவைப் பற்றும் விசுவாசத்தினால் இரட்சிப்புக்கேற்றருளணத்தை உனக்குத்தருவதற்குத் தகுதியான வேத

வாக்கியங்களையும் சிறுவயதுமுதற்கொண்டு நீ அறிந்திருக்கிறாய்.—வேதமுழுவதற்கு தேவ ஆவியிடுகனால் அருளப்பட்டது; அது தேவனுடைய தாசன் சற்குணமும், எந்த நற்கிரியையுஞ் செய்யப்பக்குவம் பெறும்பொருட்டு,—உபதேசம், கண்டிப்பு, சீர்ப்படுத்தல், நீதிப்பயிற்சியென்னும் இவைக்கேற்ற பிரயோசனமுள்ளது.

ச. அதிகாரம்.

க. சவிசேஷத்தைப் பிரசித்தப்படுத்துகிறதில் மகாசாக்கிரதையாயிருக்கும் படி வவுதல்: சு. பவுல் தன்மரணத்தையும் வரப்போகிற மோட்சானந்தத்தையும் குறித்துப் பேசல: க. சிலவிசேஷங்களைத்தெரிவித்தல்: டக. வாழ்த்துதல்.

ஆகையால் நான் தேவனுடைய சந்நிதியிலும், தாமே தமது இராசத்துவத்திற்குப் பிரசன்னமாகும் பொழுது, சீவனுள்ளோருக்கும், மரித்தோருக்கும் நியாயத்தீர்ப்பைக் கொடுக்கும் கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் சமூகத்திலும் உனக்கு உறுதியாய் இந்தக்கட்டளையிடுகிறேன்.—காலம் வாய்த்தாலும், காலம் வாய்க்காதிருந்தாலும், முயற்சியாய் நீ வாக்கைப் பிரசங்கிப்பாயாக; எல்லாவிதமான நீடியபொறுமையோடும், உபதேசத்துடனுங் கடிந்துகொண்டு அதட்டிவேண்டிக்கொள்.—அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைத் தாங்கிக்கொள்ள விரும்பாமல், செவிக்கின்பொருளை விரும்பி, தங்கள் சுய இச்சைகளுக்குத் தக்கதாகத் தங்களுக்குப் போதகரைக் கூட்டிவைத்து,—சத்தியத்துக்குச் செவிகொடாமல் விலகி, கட்டுக்கதைகளைச் சார்ந்துகொள்ளுங்காலம்வரும்.—ஆனாலும் நீ எல்லாவற்றிலேயுந் தெளிந்தபுத்தியுள்ளவனாகி, துக்கங்களைச் சகித்துக்கொண்டு, சவிசேஷகனுக்கேற்ற தொழிலைச் செய்து, திட்டமாய் உண்ணியுயத்தை நிறைவேற்றுவாயாக.—நான் இப்பொழுது பலியாக உற்றுப்பட ஆயத்தமாயிருக்கிறேன், நான் விட்டுப்புறப்படுஞ்சமயஞ் சமீபித்தது.—நற்போராட்டத்தைச் செய்திருக்கிறேன், ஓட்டத்தை நிறைவேற்றினேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.—இதுமுதல் எனக்கு நீதியின் கிரீடம் வைக்கப்பட்டிருக்கின்றது, அந்தநாளில் நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அதை எனக்குக்கொடுப்பார்: எனக்குமாத்திரமல்ல, அவர் வெளிப்படுவதை விரும்பும் யாவருக்கும் தந்தருளுவார்.—நீ தூரிதமாய் என்னிடத்தில் வரும்படி எத்தினம் பண்ணுவாயாக.—தீமா, இப்பிரபஞ்

(உ) பிலி. உ. உ. உ. பேதுரு. உ. க. யூதா. டக. க. தீமோ. சு. ச. க. தீமோ. க. உ. உ. உ. பேதுரு. உ. உ. யூதா. டி. ரோ. க. டக. (க) ரோ. க. க. க. தீ. உ. க. உ. பேதுரு. க. க. (ச) உ. பேதுரு. உ. உ. பிலி. க. டக. உ. பேதுரு. உ. டக. யூதா. ச. டக. (ஊ) க. தீமோ. டி. அ. தீ. க. டக. உ. தெச. க. க. க. தீமோ. சு. டி. (சு) மத். உ. க. டக. தீ. க. டக. (எ) க. தீமோ. உ. ச. (அ) யாத். எ. டக. க. தீமோ. சு. டி. ரோ. க. உ. உ. உ. கொகாரி. டக. டி. தீ. க. டக. (க) யாத். எ. டக. (ஐ) பிலி. உ. உ. உ. க. தீமோ. ச. சு. (யக) அப். டக. ச. டி. டி. அப். யச. உ. டி. டக. சங். க. டக. உ. கொகாரி. க. டி. (யஉ) சங். க. டக. யோவா. ய. எ. டக. அப். யச. உ. உ. க. கொகாரி. டக. டக. க. தெச. க. க. (யக) உ. தெச. உ. டக. க. தீமோ. ச. உ. (யஊ) யோவா. டக. க. (யச) உ. பேதுரு. க. உ. உ. உ. (யஎ) ரோ. டக. ச. க. தீமோ. சு. டக. —(ச) அதி. க.) க. தீமோ. டி. உ. க. அப். யச. உ. (உ) க. தீமோ. டி. உ. உ. தீ. க. டக. க. தீமோ. ச. டக. (க) க. தீமோ. க. டக. (ச) க. தீமோ. க. க. தீ. க. டக. (ஊ) அப். உ. க. அ. எ. பே. ச. டக. ரோ. டக. க. கொலோ. க. உ. டி. (சு) பிலி. உ. ய. எ. பிலி. க. உ. க. (எ) க. கொகாரி. க. உ. ச. உ. பிலி. க. டக. க. தீமோ. க. டக. எ. பி. உ. க. (அ) க. கொகாரி. க. உ. யாத். க. டக. உ. க. பேதுரு. டி. ச. வெளி. உ. டி. (ய) கொலோ. ச. யச. பிலி. உ. ச. க. யோவா. உ. டக.

சத்தைவிரும்பி, என்னைப்பிரிந்து, தெசலோனிக் காவலுக்குப்போய்விட்டான்; கிரேஸ்கே கலாத்தியவுக்கும், தீத்து தல்மாத்தியவுக்கும் போய் விட்டார்கள்.—ஓரக்கா மாத்திரம் என்னைடிருக்கிறான். மாற்கு ஊழியத்தில் எனக்கு உதவியாயிருப்பதினால் அவனை உன்னைக்கூட்டிக் கொண்டொவா.—திக்கிக்குவை நான் எபேசுக்கு அடிகளாயினேன்.—துரோவஸ் நகரத்திலுள்ள கர்புவிடத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புத்தகங்களையும், விசேஷமாகத் தோற்புத்தகங்களையும், நீ வருகிறபொழுது எடுத்துக்கொண்டொவா.—கண்ணாகிய அலெக்சுசந்தர் எனக்கு மிகுந்த தீமையைச்செய்தான்: அவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பரிசுபலனளிக்கக்கடவர்.—அவன் நம்முடைய வாக்குகளுக்கு மிகவும் எதிர்த்ததினால், நீயும் அவனைக்குறித்துச் சாவதானமாயிரு.—கான் முதல் என் பிரதிஉத்தரஞ்சொன்ன சமயத்தில் ஒருவனும் என்பக்கத்திலில்லாமல், யாவரும் என்னை விட்டுவிட்டார்கள்: அது அவர்கள்மேற்சமத்தப்

படாதிருப்பதாக.—என்னாலேவாக்கியப்பிரசங்கஞ் சம்பூரணமாயிருக்கிறதற்கும், அக்கியர்யாவரும் அதைக்கேட்கிறதற்குக் கர்த்தர் என்பங்கிவிருந்து, என்னைப்பெலப்படுத்தினார்: இப்படி நான் சிக்கத்தின் வாயினின்று விடுவிக்கப்பட்டேன்.—மேலும் கர்த்தர் என்னை எந்தத்துவ்வுடச்செய்கையினின்றும் விடுவித்து, தமதுபரம இராச்சியத்திற் பிரவேசிக்கப்பண்ணி இரட்சிப்பார்: சதாகாலங்களிலும் அவருக்குத் துதி உண்டாவதாக. ஆமென்.—பிரிஸ்கானையும், அக்வீலாவையும், ஒநேசிப்போரின்குடும்பத்தாரையும்வாழ்த்துதல்செய்வாயாக.—எரஸ்து கொரிந்தில் தரித்துவிட்டான்: திரோப்பிமுவையோ மிலீத்துவில் வியாதிப்பட்டவரை விட்டுவந்தேன்.—மாரி உகாலத்திற்குமுன்னே நீ இங்கேவந்துசேரும்படி எத்தினம்பண்ணு. ஊழலும், புதேஞ்சும், இலீனும், கிலோதியாளும், மற்றெல்லாச்சகோதாரும் உன்னை வாழ்த்துகிறார்கள்.—கர்த்தராகிய உடையே சுகி ரிஸ்து உன்ஆவியுடன் இருக்கக்கடவர். கிருபை உங்கனோடிருப்பதாக. ஆமென்.

(யக) கொலோ.ச.யச. பிலே.உச. அப்.யெ.உஞ. கொலோ.ச.ய. (யெ) அப்.உய.ச. எபே.க.உக. கொலோ.ச. எ. தீ.க.யெ. (யச) அப்.யக.கக. க.தீமோ.க.உய. உ.சாமு.க.கக. சங்.உய.ச. வெளி.யய.க. (யக) அதி.க.யெ. அப்.எ.கய. (யெ) மத்.ய.யக. அப்.உக.யக. அப்.க.யெ. எபே.க.ய. சங்.உஉ.உக. உ.பேதுரு.உக. (யய) சங். ஈஉக.எ. ரோ.யக.கக. கலா.க.ஞ. எபி.யக.உக. (யக) அப்.யய.உ. ரோ.யக.க. உ.தீமோ.க.யக. (உய) அப்.யக. உஉ. ரோ.யக.உக. அப்.உய.ச. (உஉ) கலா.க.யய. பிலே.உஞ.

தித்துவக் கெழுதிய நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: இ. தீத்துவைக் கிரேத்தேயில் தங்க விட்ட அபிப்பிராயம் இன்னதெனக்காட்டல். உத்தம உபதேசிகளின் குணத்தையும். தீமையுள்ள உபதேசிகளின் குணத்தையும் வருணித்தல்.

பொய்சொல்வாத தேவன் லௌகீககாலங்களுக்குமுன்னே நித்தியசீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனிட்ட கட்டளைப்படி, எனக்கு ஒப்பிக்கப்பட்ட பிரசங்கத்தினால் தமது வாக்கை வெளிப்படுத்தினார்.—அந்த நித்தியசீவனைக்குறித்து நம்பிக்கை உண்டாக, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு விசுவாசமும், தேவபத்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவுக்கிடைக்கும்படி, தேவனுடைய பணிவிடைக்காரனும், யேசுக்கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல், சாதாரண விசுவாசத்தின்படி, என் உத்தமபுத்திரனாகிய தீத்துவுக்கு எழுதிக்கொள்வது: பிதாவாகிய தேவனுலும், நம்முடைய இரட்சகருக்கர்த்தருமாகிய யேசுக்கிறிஸ்துவின் குறையும், இரக்கமும், சமாதானமுமுண்டாகக்கடவன்.—நீ குறைவுகளைச் செவ்வையப்பண்ணி, நான் உனக்குக் கட்டளையிட்டபடி, பட்டணங்கள்தோறும் முதியோரை ஏற்படுத்துவதற்காகக் கிரேத்தைத்தீவில் உன்னை விட்டுவந்தேன்.—குற்றற்றவனும், ஒரே மனைவிக்குப் புறவுடனும், துன்மார்க்கரென்னுங் குற்றமில்லாமையும்கட்டளைக்கமைதலும், விசுவாசமுமுள்ள பிள்ளைகளையுடையவனுமாகிய ஒருவனிருந்தால் ஏற்படுத்தலாம்.—அத்தியட்சணைவன் தேவனுடைய உக்கிரானக்காரணப்படியினால் குற்றஞ்சார்த்தப்படாதவனும், சுயேச்சை, சமூகியானகோபம், மதுபானப்பிரியம், அடித்தல், இழிவான ஆதாயமாகிய இவைகளை நீக்கினவனும், —அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேற் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியும், நீதியும், பரிசுத்தமும், இச்சையடக்கமுமுள்ளவனும், —ஆரோக்கியமான உபதேசத்தினால் புத்திசொல்லி, எதிர்பேசுகிறவர்களைப்

போதித்துணர்ந்த வல்லவனுயிருக்கும்படி தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வாக்கை நன்றாய்ப்பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும்.—அநேகர், விசேஷமாகவிருத்தசேவதனத்தையுடைய அநேகர், கட்டளைக்கமையாதவர்களும், அலப்பரும், வஞ்சகருமாயிருக்கிறார்கள்.—அவர்களுடைய வாயை அடக்கவேண்டும், மிக அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் புரட்டுகிறார்கள்.—அவர்களில் ஒருவனாகிய ஒருதீர்க்க உகதரிசி, கிரேத்தே தீவார் எந்நாளும் பொய்யரும், துஷ்டமிருக்கங்களும், பாவவிறுள்ள சோம்பருமாயிருக்கிறார்களென்று சொல்லியிருக்கிறான்.—இந்தச்சாட்சி மெய். ஆதலால் அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டுவிடகுறி மனுஷருடைய கற்பனைகளுக்குஞ்செவிகொடாமல், விசுவாசத்தில் ஆரோக்கியமடையும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்வாயாக.—சுத்தருக்குச் சகலமுஞ்சுத்தம்: மிக அசுத்தமும் அவிசுவாசமுமுள்ளவர்களுக்கோ ஒன்றுஞ்சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.—அவர்களுக்கே தேவனை அறிந்திருக்கிறோமென்று சொல்லியும், கிரியைகளில் அவரை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் அருவருக்கப்பட்டத்தக்கவர்களும், கட்டளைக்கமையாதவர்களும், எந்த நற்கிரியையையுஞ்செய்ய இயலாதவர்களமாயிருக்கிறார்கள்.

உ. அதிகாரம்.

க. விருத்தர், ஸ்திரிகள், வாலிபர், வேலைக்காரராகிய இவர்கள் செயல்வேண்டிய கட்டமைகளைக் குறித்தல்: மிக சுவீசேஷத்தின் தாற்பரியத்தைத் தெரிவித்தல்.

முதிர்ந்த புறவுடர், தெளிந்தபுத்தியும், பத்தியும், கவிவேகமுமுள்ளவர்களாகி, விசுவாசத்திலும், அன்பிலும், பொறுமையிலும் ஸ்திரிப்பட்டவர்களாயிருக்கவும், —முதிர்ந்த ஸ்திரிகள், பரிசுத்தருக்கேற்ற கடந்து, பொய்யாய்க்குற்றஞ்சார்த்தாமலும், அளவுக்குயிஞ்சு மதுபானம் பண்ணாமலுமிருக்கவும், —தேவனுடைய வாக்கியங்களுக்கிணக்க

(க. அதி. க.) உ. தீமோ. க. க. எண். உ. க. க. உ. தீமோ. உ. க. ரோ. க. க. உ. தீமோ. க. க. க. பேதுரு. க. உ. (உ) உ. தீமோ. க. க. க. தெச. உ. ச. க. தீமோ. க. க. (க) உ. தீமோ. உ. உ. க. க. தீமோ. க. க. (ச) உ. கொரி. உ. க. க. க. க. க. தீமோ. க. உ. ரோ. க. க. உ. கொரி. ச. க. க. உ. பேதுரு. க. க. எ. பே. க. உ. (இ) க. கொரி. க. க. க. அ. ப. ய. ச. உ. க. உ. தீமோ. உ. உ. (ச) க. தீமோ. க. க. க. தீமோ. க. க. ச. உ. (எ) ம. த. உ. ச. ச. க. கொரி. ச. க. உ. வேலி. ய. க. எ. பே. இ. ய. ச. க. தீமோ. க. உ. ச. க. பேதுரு. இ. உ. (அ) க. தீமோ. க. க. (க) உ. தெச. உ. க. உ. தீமோ. க. க. க. தீமோ. க. க. க. தீமோ. க. க. உ. தீமோ. உ. உ. க. தீமோ. க. க. உ. தீமோ. ச. க. உ. தீமோ. ச. க. உ. தீமோ. க. க. ரோ. க. க. உ. அ. ப. ய. ச. க. க. தீமோ. க. க. உ. தீமோ. ச. ச. எ. ச. உ. க. க. க. ம. த. ய. ச. கொலோ. உ. உ. (ய) உ. கொரி. க. க. க. உ. தீமோ. ச. உ. (ய) ஹக். ய. க. க. ச. ய. ச. க. ரோ. ய. ச. ய. உ. ய. க. கொரி. க. க. உ. க. தீமோ. ச. க. ச. ரோ. ய. ச. உ. க. (ய) உ. தீமோ. க. க. இ. யூ. தா. ச. ரோ. க. உ. அ. உ. தீமோ. க. க. அ. — (உ. அதி. உ.) க. தீமோ. உ. க. க. க. பேதுரு. க. க. க. உ. தீமோ. க. க. (க) க. தீமோ. க. க. இ. யூ. ரோ. ச. உ. ச. க. தீமோ. க. க.

கப்படாதபடி, அவர்கள் வாலிபஸ்திரிகளை, தங்கள் புருஷரையும் பிள்ளைகளையும் நேசிப்பவர்களும்,—புத்தி தெளிந்தவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருப்பவர்களும், கல்லவர்களும், தங்கள் புருஷருக்கமைந்தவர்களுமாயிருக்கும்படி உணர்த்தவும்,—ரீ ஆரோக்கியமான உபதேசத்திற்கேற்றவைகளைப் போதிப்பாயாக.—அது போலவாலிபரும் தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருக்கும்படி அவர்களுக்குப் போதிப்பாயாக.—உபதேசத்தில்தவறின்றமையையும், பத்தியையும், உண்மையையும்,—குற்றமுள்ளதென்று தீர்க்கப்படாத ஆரோக்கிய வாக்கியத்தையுங் காட்டி, எவ்விதத்திலும் நற்கிரியையுக் கீ தானே திருஷ்டாந்தமாயிருக்கக்கடவாய்: அப்பொழுதுவிரோதியானவன் உங்களைக் குறித்துத் தீங்குசொல்வதற்கு ஒன்றுங்காணாமல் இலச்சையடைவான்.—அன்றியும் வேலைக்காரர், நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றினாலும் அலங்கரிக்கும்பொருட்டு,—தங்கள் ஏசமானருக்குக் கீழ்ப்படியவும், எதிர்பேசாமல் எல்லாவற்றிலும் பிரியமாய்கடக்கவும், திருட்டுத்தனமாய் நடவாமல் உத்தம உண்மையைக் காண்பிக்கவும் வேண்டினென்று சொல்லக்கடவான்.—இரட்சிப்புத்தற்குத் தேவகிருபை எல்லெலாமனுஷரிடத்திலும் வெளிப்பட்டது.—அது, நாம் அவபத்தியையும், லௌகீகஇச்சைகளையும் விட்டுவிடிக், நாம் நம்பிக்கொள்ளுகிற ஆனந்தம் வருமென்றும், நமக்குமகத்துவமான தேவனும் இரட்சகருமாகிய யேசுக்கிறிஸ்துவின்றமைய பிரசன்னமாகுமென்றும் எதிர்பார்த்து,—இப்பிரபஞ்சத்தில் தெளிந்த புத்தியும், நீதியும், தேவபத்தியுமுள்ளவர்களாய் நான்விடுவது அவசியமென்று நமக்குப் போதிக்கின்றது.—அவர் நம்மைச் சகல பாவங்களினின்றும் மீட்டுகொண்டு, தமக்குரிய விசேஷசனங்களாய், நற்கிரியைகளிலேபத்தி வைராக்கியமுள்ளவர்களாகச் சுத்திகரிக்கும்படி நமக்காகத் தம்மைத்தாம் ஓப்பித்தார்.—இவைகளை வசனித்து, பூரண அதிகாரத்தோடே உபதேசித்து, கடிந்துகொள்வாயாக. ஒருவனும் உன்னை அவமதியாதிருப்பானாக.

௩. அதிகாரம்.

க. உபதேசிக்கும் விதமின்னதென்று காட்டல்:

(ச) க.கொரி.யச.௧௪. ஏபே.௩.உஉ. கொலோ.க.௩௮. க.தீமோ.உ.யச. க.பேதுரு.௧.உ.௩. (ஊ) க.தீமோ.க.யச. உ.தீமோ.க.யச. (ஏ) ஏபே.௧.உச. (அ) க.தீமோ.௧.௩. நிதி.௩.௧. க.தீமோ.௩.யச. க.பேதுரு.உ.யச.௩. உ.தெச.௧.யச. க.தீமோ.௪.யச. க.பேதுரு.௩.௧. (க) மத்.௩.யச. பிலி.உ.யச. (ய) ஏபே.௧.௩. கொலோ.௧.உஉ. க.தீமோ.௧.௧.உ. க.பேதுரு.உ.யச. ஏபே.௩.உச. (யச) ரோ.௩.யச. க.பேதுரு.௩.யச. லூக்.௧.௩. யோவா.௧.௧. க.தீமோ.உ.ச. (யஉ) லூக்.௧.௧. ரோ.௧.யச. ஏபே.௧.௧. கொலோ.௧.உஉ. க.தெச.௪.௧. க.பேதுரு.௪.௧. க.யோவா.உ.யச. க.கொரி.௧.௧. பிலி.௧.உ.உ. க.பேதுரு.௧.௩. அப்.உச.யச. கொலோ.௧.௩.௧. கொலோ.௧.௩. உ.தீமோ.௪.௧.௮. ஏபி.௧.உ.௮. க.பேதுரு.௧.௧. க.யோவா.௧.௩. (யச) கலா.௧.௧. ஏபே.௩.௧. க.தீமோ.உ.௧. ஏபி.௧.யச. யாத்.யச. யச. உபா.௧.௧. உபா.உச.யச. க.பேதுரு.௩.௧. ஏபே.உ.யச. (யச) உ.தீமோ.௪.௧. க.தீமோ.௪.யச.—(௧. அதிக.) ரோ.யச.௧. க.பேதுரு.உ.யச. கொலோ.௧.௧. உ.தீமோ.உ.உ.௧. ஏபி.யச.௩.௧. (உ) ஏபே.௪.௧.௧. உ.தீமோ.உ.உ.௧. உ.௩. பிலி.௪.௩. ஏபே.௪.௧. கொலோ.௧.யச. (௧) க.கொரி.௧.யச. ஏபே.உ.௧. கொலோ.௧.௧.௧. க.பேதுரு.௪.௧. (ச) க.தீமோ.உ.௧. (ஊ) ரோ.௧.உ.யச. கலா.உ.யச. ஏபே.உ.௧.௮.௧. உ.தீமோ.௧.௧. யோவா.௧.௩.௩. ஏபே.௩.௩.௩. க.பேதுரு.௧.௩.௧. (௧) எசேக்.௧.௩. யோவே.உ.உ.௮. யோவா.௧.யச. அப்.உ.௧.௧. ரோ.௩.௩. (ஏ) ரோ.௧.௩.௧. கலா.உ.யச. ரோ.௮.௩.௧.௩. அதிக.௧.௧. (அ) க.தீமோ.௧.யச. (௧) க.தீமோ.௧.௧. உ.தீமோ.உ.யச.௩.௧. (ய) உ.கொரி.யச.௩.௧. மத்.யச.யச. ரோ.யச.யச. உ.தெச.௧.௧.யச. உ.தீமோ.௧.௩. உ.யோவா.யச. (யச) அப்.யச.௧.௧.

யஉ. பவுல் தீத்துவுக்குச் சிலவிசேஷங்களைத் தெரிவித்தல். நிருபத்தின்முடிவுரை.

ஆதிபத்தியங்களுக்கும், அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து, அதிகாரிகளுடைய கட்டளைக்கமைந்து, எந்தநற்கிரியையுஞ்செய்ய ஆயத்தமுள்ளவர்களாகி,—ஒருவனுயர் துஷணியாமலும், அவர்துற்றாமலும், தாழ்ந்த சிந்தையுள்ளவர்களாய், எல்லாமனுஷரிடத்திலும், எல்லாவிதத்திலும் சாந்தத்தைக்காட்டும்படி அவர்களுக்குரூபகப்படுத்துவாயாக.—முற்காலத்தில் நாமும் புத்தியீனரும், கட்டளைக்கமையாதவர்களும், தெரிதவறினவர்களும், நானாவித இச்சைகளுக்குஞ் சிறிதன்பங்களுக்கும் அடிமைகளுமாகி, தூர்க்குணத்தோடும், பொருமையோடும் நான் விட்டுக்கொண்டு, பகைக்கப்படுத்தக்கவர்களும், ஒருவரை ஒருவர் பகைக்கிறவர்களாயிருந்தோம்.—கம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும், மனுஷர்மேலுள்ள அன்பும் பிரகாசித்தபொழுது,—நாம்செய்த நீதிக்கேற்ற கிரியைகளினிமித்தமல்ல, மறுபிறப்பாகிய ஸநானத்தினாலும்,—நம்முடைய இரட்சகராகிய யேசுக்கிறிஸ்துமூலமாய் நம்மேற் சம்பூரணமாக அவர் வருடத்தபரிசுத்தஆவிசெய்யும் புதிதாக்கப்படுதலினாலும்,—தமது இரக்கத்தின்படி நம்மை இரட்சித்தார், அப்படியே அவருடைய கிருபையினால் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய சீவனுக்குரிய நம்பிக்கையின்படி சதந்தராராமே.—இவ்வாக்கு உண்மையுள்ளது, ஆதலால் தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்யச்சாக்கிரதையாயிருக்கும்படி, நீ இவைகளைத் திடமாகப் போதிக்கவேண்டினென்று விரும்புகிறேன். இவைகளே நலமும், மனுஷருக்குப் பலந்தரத்தக்கவைகளுமாயிருக்கின்றன.—புத்தியீனமானதருக்கங்களும், வயிசவரலாறுகளும், விரோதங்களும், நியாயப்பிரமாணத்தைப்பற்றும் வாக்குவாதங்களாகிய இவைகளுக்கு விலகுவாயாக; இவைகள் பலன்றற்றவைகளும் வீணானவைகளுமாயிருக்கின்றன.—வேதப்பூர்ட்டனை இரண்டொருதரங் கடிந்தபின்பு, அவனைவிட்டுவிலகுவாயாக.—அப்படிப்பட்டவன் தெரிதவறி, தனயசதுள்ளத்திற் குற்றவாளியென்றதீர்க்கப்பட்டு, பாவஞ் செய்கிறவனென்றறிந்துகொள்வாயாக.—

யெ நான் அர்தேமாவையாவது, திகிக்குவையாவது உ
 ன்னிடைத்தில் அனுப்பும்பொழுது, நிக்கோபொ
 லிக்கு என்னிடத்தில் வரப்பிரயத்தினம்பண்ணு
 வாயாக: மாரிகாலத்தில் அங்கே தங்கமனதாயிரு
 ய்கு க்கிறேன்.-நியாயசாஸ்திரியாகிய சேனாவும் அப்
 பொல்லோவும் பிரயாணமாய் வரும்பொழுது,
 அவர்கள் குறைவுபடாதபடி சாக்கிரதையாய் வி
 யச சாரித்து அவர்களை அனுப்பிவிடுவாயாக.—மே

லும் நம்மைச்சேர்ந்தவர்களுங் கனியற்றவர்களா
 யிராமல், பிரயோசனமான நற்கிரியைகளைச்செ
 ய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்.—என்னுடனி யடு
 ருக்கிற யாவரும் உனக்கு வாழ்த்துதல்செய்கிறார்
 கள். விசுவாசத்திலே நம்மை நேசிக்கிறவர்களுக்
 கு வாழ்த்துதல்செய். கிருபை உங்களினவரோ
 டும் இருக்கக்கடவது. ஆமென்.

(யெ) அப்.உய.ச. உ.தீமோ.ச.யெ. (ய்கு) அப்.யஅ.உச. (யச) எபே.ச.உஅ. ரோ.யடு.உஅ. பிலி.க.யக. கொலோ.
 க.ய. உ.பேதுரு.க.அ.

பிலேமோனுக்கெழுதியநிருபம்.

க. வாழ்த்து. பிலேமோனின் விசுவாசம், அன்பு இவைகளினிமித்தம் பவுல் சந்தோஷப்படல்: அ. ஒகேசினுமை மன்னித்து, அங்கிகரித்துக் கொள்ளும்படி பவுல்பிலேமோனைவேண்டல்.

யே ச க் கி ரி ஸ் து வினிமித்தக்கட்டப்பட்டிருக்கிறவனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப்பிரியமுள்ளவனும் உடன் வேலையாளுமாகிய பிலேமோனுக்கும்,—பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் சேவகனாகிய அர்கிப்புக்கும், உமது வீட்டிலே கூடிவருகிறசபைக்கும் எழுதிக்கொள்வது:—கம்முடைய பிரதானிய தேவனானும், கர்த்தராகிய யேசுசு க் கி ரி ஸ் து வி ன் னும் உங்களுக்குக்கிருபையுஞ் சமாதானமுமுண்டாகக்கடவன.—

கர்த்தராகிய யேசுவின்மேலும், எல்லாப் பரிசுத்தர்மேலும் நீர் வைத்த அன்பையும், விசுவாசத்தையும் காண் கேள்விப்பட்டே,—என் பிரார்த்தனைகளில் உம்முடைய பேரைச்சொல்லி, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து,—உங்களிலுள்ள சகல கன்மைகளும் கிறிஸ்து யேசுவின் மூலமாக உண்டாயினவென்று நீங்கள் உணர்ந்துசொல்ல, உமது விசுவாசத்தில் விளையும் உதாரணஞ் சித்தியாகும்படியேண்டுகிறேன்.—சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உன்னங்கள் உம்மால் ஆற்றப்படுவதினால், உமது அன்பினால் மகா சந்தோஷத்தையும் ஆறுதலையும்பெறும்.—ஆதலால் விருத்தாப்பியனும், யேசுசு க் கி ரி ஸ் து வினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனுமாயிருக்கிற பவுலாகிய காண்-நீர்செய்யவேண்டியகாரியத்தைக்கட்டினாயிடும்படி, காண் கிறிஸ்துவினால் தாரியங்கொள்ளத் தகுதியாயிருந்தும், அதைச்செய்யாமல் அன்பினால் உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.—காண் கட்டப்பட்டிருக்கையில், காண் பெற்ற என் மகனாகிய ஒகேசினுவினிமித்தம் உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.—முன்னே அவன் உமக்குப் பலனற்றவையிருந்தான்; இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பலனுள்ளவனுடனானே.—ஆதலால் காண் அவனை உம்மிடத்தில் திரும்ப அனுப்பினேன்: நீர் அவனை என் பிராணைப்போலப் பார்த்து அங்கிகரித்துக்கொள்

ளும்.—சவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி, உமக்குப்பிரதியாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவிரும்பினேன்.—ஆனாலும் உம்முடைய கன்மைமானது கட்டாயத்தினால், இஷ்டத்தின்படிசெய்யப்படவேண்டுமென்றுவிரும்பி, எனக்கு உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றுஞ்செய்யமனமில்லை.—இனிமேல் அவன் அடிமையாய் விராமல், அடிமைக்குமேலானவனும், பிரியமான சகோதரனும், எனறும் உமக்குரியவனுமாயிருக்கும்படி,—அவன் சொற்பகாலம் உம்மைவிட்டுப் பிரிந்தானென்று தோன்றுகின்றது; எனக்கும் அவன்பிரியமான சகோதரன், உமக்கோ சரீரத்தின்படியேயும், கர்த்தரினிமித்தமாகவும் அதிகமாய் அப்படியிருப்பானல்லவா.—ஆதலால் என்கீர் என்னை உமக்குக் கூட்டாளியெண்ணினால், என்னைப்போல் அவனை ஏற்றுக்கொள்ளக்கடவீர்.—அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்தது, அல்லது கடன்பட்டது உண்டானால், அதை என் கணக்கிலெழுதுவீராக.—பவுலாகிய காண் கையெழுத்து வைத்தேன், காண் இறுப்பேன்: ஆகிலும் நீர் உம்மைத்தான் எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று காண் உமக்குச்சொல்லேன்.—ஆ, என் சகோதரனே, கர்த்தரினிமித்தம் உம்மால் எனக்கு இந்தச் சந்தோஷமுண்டாகக்கடவது: கர்த்தரினிமித்தம் எனதுன்னத்தைத் தேற்றுவீராக.—காண் கேட்ட உக்திலும் அதிகமாகச்செய்விரென்று அறிந்து, நீர் கட்டளைக்கமைந்திருப்பீரென்று காண் கம்பி, இப்படி உமக்கெழுதினேன்.—அன்றியும், காண் உங்களைப் பிரார்த்தனைகளினால் உங்களிடத்தில் கொடுக்கப்படுவேனென்று கம்பியிருக்கிறபடியினால், காண் வாசமாயிருக்கும்படி ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணுவீராக.—கிறிஸ்து யேசுவின் இனிமித்தம் என்னோடே காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாபிராவும்,—என் உடனவே உலையாட்களாகிய மாற்கும், அரிஸ்தாரும், தீமாவும், ஊக்காவும் உமக்கு வாழ்த்துதல் செய்கிறார்கள்.—கம்முடைய கர்த்தராகிய யேசுசு க் கி ரி ஸ் து வி ன் கிருபை உங்கள் ஆவியோடிருக்கக்கடவது. ஆமென்.

(க) எபே.க.க. உ.தீமோ.க.அ. பிலி.உ.உ.இ. (உ)கொலோ.ச.யெ. பிலி.உ.உ.இ. ரோ.யெ.இ. க.கொரி.யெ.யெ.க. (க) எபே.க.உ. (ச) எபே.க.யெ. கொலோ.க.க. (இ) எபே.க.யெ. க.தெச.க.க. (ஈ) பிலி.க.க.யெ. (எ) உ.கொரி. எ.யெ. உ.தீமோ.க.யெ. (க) க.தெச.உ.க. (ய) கொலோ.ச.க. க.கொரி.ச.யெ. கலா.ச.யெ. (யெ) க.கொரி.யெ. யெ. பிலி.உ.க.யெ. (யெ) உ.கொரி.க.எ. (யெ) மத்.உ.க.அ. க.தீமோ.ச.உ. (யெ) கொலோ.க.உ.ஆ. சூ.சூ.இ.அ. (யெ) உ.கொரி.அ.உ.க. (உக) உ.கொரி.எ.யெ. (உஉ) பிலி.க.உ.இ. உ.கொரி.க.யெ. (உக) கொலோ.க.எ. (உச) அ.ப.யெ.யெ.உ.இ. அ.ப.யெ.உ.க. கொலோ.ச.யெ.யெ. உ.தீமோ.ச.யெ. (உஇ) உ.தீமோ.ச.உ.உ.

எபிரேயருக்கெழுதிய நிருபம்.

க. அதிகாரம்.

க. தேவசதனாவர் உலகத்தில் அவதரித்தாரென்ற காரணம்: குணத்திலும் கிரியையிலும் தேவ தூதரைப்பார்க்கிலும் மாட்சிமையுள்ளவரென்ற தெரிவித்தல்.

பூருவகாலத்திலே தீர்க்கதரிசிகளினால் பலசமயங்களிலும் பலவிதமாக முன்னோர்களுடன்பேசின தேவன்,—இந்தக்கடைசிக்காலத்தில் தமது குமாரன்மூலமாக நம்முடனே பேசியிருக்கிறார், இவரைச் சருவத்திற்குஞ்சுதந்தாராக ஏற்படுத்தியிருக்கிறார், இவரைக்கொண்டு உலகங்களை யுஞ் சிருஷ்டித்தார்;—இவர் அவருடைய மகிமையின்பிரகாசம், அவருடைய தன்மையின் சாயல், இவர் தமது வல்லமையாகிய வாக்கினாலே சகலத்தையும் தாங்கிவருகிறார், இவர்தாமே தம்மைக்கொண்டு நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்து, உன்னதத்திலுள்ள மகத்துவமானவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.—இவர் தேவதூதரிலும் எவ்வளவு மேன்மையான காமத்தைச் சந்தரித்தாரோ, அவ்வளவு அவர்களிலும் மேன்மையுள்ளவராயிருக்கிறார்.—“நீர் என் புத்திரன், இன்று நான் உம்மைச்செனிப்பித்தேன்,” என்றும், பின்னும் “நான் இவருக்குப்பிதாவாயிருப்பேன், இவர் எனக்குப் புத்திரனாவார்,” என்றும் தேவன் எந்தக்காலத்திலாவிலும் தேவதூதரில் எவனுக்காவது சொன்னதுண்டா.—மேலும் அவர் தமது முதற்பேரூனவரை உலகத்திற்கிரவேசிக்கச்செய்தபொழுது, “தேவதூதராயாவரும் இவரைநமஸ்கரிக்கக்கடவர்கள்,” என்றார்.—தேவதூதரைக்குறித்து, “தமது தூதரைக் காற்றுகளாகவும், தமது பணிவெனக்காரரை அக்கினிச்சுவாலையாகவுஞ் செய்தார்,” என்று சொல்லியிருக்கிறார்.—குமாரனைக்குறித்தோ, “தேவனே, உமது சிக்காசனம் என்றுமுள்ளது: உமது இராச்சியத்தின் கோல், நீதியின்கோல்.—நீர் நீதியை விரும்புகிறீர், அநீதியைவெறுக்கிறீர்; ஆதலால் தேவன், உம்முடைய தேவனே, உம்முடைய தோழரிலும் உமக்கானந்த தைலத்

திலால் அபிஷேகம்பண்ணினார்,” என்றும்,—“க ி ர் த் தா வே, நீர் ஆதியிலே பூயியை அஸ்திபாரப் படுத்தினீர்; வானங்கள் உமது கைகளின் கிரியைகள்.—அவைகள் அழிந்துபோய்; நீரோ நிலை யக கிற் பீர்; அவையெல்லாம் வல்திரத்தைப்போலப் பழையவையாய்ப்போகும்;—ஒரு உத்தரீயம்போ லெ ல அவைகளைச் சருடலீர், அவைகள் மாறிப் போய்; நீரோ ஒரேதன்மையுள்ளவர், உம்முடைய வருஷங்கள் ஒழியாது நிற்கும்,” என்றுஞ் சொல்லியிருக்கின்றது.—“நான் உம்முடைய சத் யக தருக்களை உமது பாதபீடமாக்கும் வரைக்கும், நீர் என் வலதுபாரிசத்தில் வீற்றிரும்,” என்று எந்தக்காலத்திலாவிலும் அவர் தேவதூதர்களில் எவனுக்காவது சொன்னாரா.—இரட்சிப்பைச் சந்த யச தரிப்பவர்களுக்கு ஊழியஞ்செய்வதற்கு அவர்க ளெல்லாரும் அனுப்பப்படுகிற பணிவிடை ஆவி களல்லவா.

உ. அதிகாரம்.

க. கிறிஸ்துநம்மை இரட்சிக்கும்படி அவதரித்த படியினால் அவருக்கமைவது கடமையெனக் காட்டல்.

ஆதலால் நாம் கேட்டவைகளை நெகிழ வி க டாதபடி, அவைகளை மிருந்தசாக்கிரதையோடே சிந்திப்பது கடமை.—தேவதூதரார் சொல்லப் பட்ட வாக்கு உறுதியாயிருப்பதினால், எந்த மீ றுதலும் சீழ்ப்படியாமையும் ஏற்றபலன்பெற்றி ருக்க,—முதற் கர்த்தாவி னாற் சொல்லப்பட்ட க டி, பின்பு அவரிடத்திற் கேட்பவர்களால் நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,—அடையாளங் கள், அற்புதங்களைக்கொண்டும், பலவிதமான பலமுள்ளகிரியைகளைக்கொண்டும், பலிசுத்த ஆ வி தமது சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த வரங் களைக்கொண்டுந் தேவனாற் சாட்சியிடப்பட்ட துமாயிருக்கிற இவ்வளவு பெரிய இரட்சிப் பை நாம் அவமதித்தோமாகில், எப்படித்தப்பிப் போவோம்.—இனி வரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தேவதூதர்களுக்கு ஆதினமாக்கவில்லை.—இதற்குத்திருஷ்டாந்தமா க

(க. அதி. க.) எண். 102. க. அ. (உ) உபா. ச. க. 10. கலா. ச. ச. எபே. க. க. யோவா. க. 10. சங். உ. அ. மத். உ. க. க. அ. யோவா. க. க. ரோ. அ. 10. யோவா. க. க. க. கொரி. அ. க. கொலோ. க. 10. (க) யோவா. க. ச. 10. உ. கொரி. ச. ச. கொலோ. க. 10. வெளி. ச. 10. அதி. எ. 2. சங். அ. 10. க. எபே. க. 10. க. பேதுரு. க. 10. (ச) எபே. க. 10. பிலி. உ. க. 10. (இ) சங். உ. எ. அப். 10. க. 10. உ. சாமு. எ. 10. க. நானா. உ. 10. சங். அ. க. 10. உ. எ. (சு) ரோ. அ. 10. கொலோ. க. 10. வெளி. க. 10. உபா. க. 10. சங். க. எ. க. பேதுரு. க. 10. (எ) சங். ச. 10. க. எ. (க) எசா. க. க. க. அப். ச. 10. (10) எசா. க. ச. ச. மத். உ. ச. க. 10. உ. பேதுரு. க. எ. வெளி. உ. க. (10) சங். அ. 10. மத். உ. உ. ச. ச. (10) ஆதி. 10. க. 10. சங். க. 10. சங். அ. க. 10. உ. க. தானி. க. 10. மத். 10. 10. ஓக். க. 10. அப். 10. எ. ரோ. அ. 10. தீ. க. எ. யாக். உ. 10. க. பேதுரு. க. எ.—(உ. அதி. உ.) உபா. க. 10. சங். க. அ. 10. எ. அப். எ. 10. கலா. க. 10. எண். 10. க. 10. உபா. ச. க. (க) மத். ச. 10. ஓக். க. 10. (ச) மாற். 10. க. 10. அப். 10. ச. க. ரோ. 10. 10. 10. க. கொரி. உ. 10. அப். உ. உ. ச. க. க. கொரி. 10. ச. எ. 10. எபே. க. ச. 10. அதி. 10. 10. 10. (இ) உ. பேதுரு. க. 10. (சு) யோபு. எ. 10. சங். அ. ச.

க ஒருவன் ஒருஇடத்தில், “நீர் அவனைநினைக்கிறதற்கு மனுஷனும், நீர் அவனைச் சந்திக்கிறதற்கு மனுஷத்திரனும் எம்மாத்திரம்.—நீர் அவனைக் கொஞ்சக்காலம் தேவதூதரிலுஞ் சந்தேசிறியவனாகி, மகிமையினாலும் கனத்திலும் அவனுக்கு முடிசூட்டினீர், உமதுகையினுஞ்செய்யப்பட்டிருஷ்டிகளுக்குமேலாக அவனை அதிகாரியாக வைத்தீர்.—எல்லாவற்றையும் அவனுடையபாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்,” என்றுசொல்லியிருக்கிறான். இவ்வண்ணமே சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்துகையில், அவனுக்குக்கீழ்ப்படுத்தப்பட்டாத ஒருபொருளுமில்லை. இப்பொழுதோ சகலமும் அவனுக்குக்கீழ்ப்பட்டிருக்கிறது நாம் காணவில்லையே.—ஆயினும் தேவனுடைய கிருபையினால், எல்லார் நியித்தமும் மரணத்தை உருசியார்க்கும்பொருட்டி, கொஞ்சக்காலத்திற்குத் தேவதூதரிலுஞ் சிறியவராக்கப்பட்டு, பின்பு மரணத்தைச்சகித்ததினால் மகிமையோடும்கணத்தோடும் முடிசூட்டப்பட்டவராகிய யேசுவைக் காண்கிறோம்.—தமக்கென்று, தம்மாலே சகலத்தையுஞ் சிருஷ்டித்தவர், அநேகஞ்சந்தியாரைமகிமையிற்சேர்க்கிறதற்கு அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களைக்கொண்டு சம்பூரணப்படுத்துவது அவருக்குத்தகுதியாயிருந்தது.—பரிசுத்தஞ்செய்கிறவரும், பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களும்மகிமையாவரும் ஒருவரால்தோன்றினார்கள்: ஆதலால் அவர் அவர்களைச் சகோதரரென்றழைக்க வெட்கப்படுதாமல், “உமதுநாமத்தை என் சகோதரருக்குத் தெரிவிப்பேன், சபையாருக்குள் உம்மைத்துதித்துப் பாடுவேன்,” என்றும், “நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன்,” என்றும், “பாருங்கள், நானும், கர்த்தர் எனக்குத் தந்த பிள்ளைகளும்,” என்றுஞ் சொல்லியிருக்கிறார்.—பிள்ளைகள் மாமிச இரத்தமுடையவர்களாயிருப்பதினால், மரணத்தை வருவிக்கவல்லவனாகிய பிசாசானவனுடைய மரணத்தினால் அப்பிப்பற்றும்,—சீவகாலமனவும் மரணத்திற்குப்பயந்து அடிமைப்பட்டயாவரையும் விடுதலைபண்ணுவதற்கும், அவரும் அவர்களைப்போல மாமிச இரத்தத்தையுடையவராவார்.—அவர் தேவதூதரைப்பற்றாமல், ஆபிரேயர்களின் சந்தியாரைப் பற்றினார்.—ஆதலால் சனங்களுக்குப் பாவபிராயச்சித்தஞ் செய்வதற்கு இரக்கமும், தேவனுக்குரியவைகளைக்குறித்து உண்மையுமுள்ளமகா ஆசாரியராயிருக்கும்படி, எவ்விதத்திலும் தம்முடைய சகோதரரைப்போ

லிருப்பது அவருக்குத் தகுதியாயிருந்தது.—அவர் மெதாமே சோதிக்கப்பட்டு, வேதனை அனுபவித்ததினாலே சோதிக்கப்படுகிறவர்களுக்குச் சகாயஞ்செய்ய வல்லவராயிருக்கிறார்.

௩. அதிகாரம்.

க. மோசேயிலுங்கிறிஸ்துமேன்மையுள்ளவரென்றாகாட்டல்: எ. இலரவேலருக்குண்டானதிலும் இவரில் விசுவாசம் வையாதவர்களுக்கதிகண்டனை வருமெனக்காட்டல்.

ஆதலால்பரமஅழைப்பைப்பெற்றவர்களாகிய பரிசுத்தசகோதரரே, நாம் அறிக்கையிடுகிற அப்போஸ்தலனும், மகா ஆசாரியனுமாகிய கிறிஸ்துவே சுவைச் சிந்தித்துப்பாருங்கள்.—அவருடைய வீட்டுக்கும் மோசே உண்மையுள்ளவராயிருந்தபிரகாரம் இவருந் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருந்தார்.—வீட்டை உண்டாக்கினவன்வீட்டிலும்மேன்மையுள்ளவன், அதுபோல இவர் மோசேயிலும் அதிகமேன்மையுள்ளவராயிருக்கிறார்.—எந்தவீடும் ஒருவனுண்டாக்கப்பட்டிருக்கின்றது; சருவத்தையும் உண்டாக்கினவர்தேவனே.—தெரிவிக்கவேண்டியவைகளுக்குச் சாட்சியாக, மோசேபணிவிடைக்காரனும், அவருடையசமஸ்தமானவீட்டாருக்குள்ளும் உண்மையுள்ளவராயிருந்தான்.—கிறிஸ்துவோ குமாரானதால், அவருடையவீட்டுக்குமேலாயிருக்கிறார்; நம்பிக்கையினாலுண்டானதையிருத்தையும் ஆனந்தத்தையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டோமாகில், நாமே அவருடையவீடாவோம்.—ஆதலால்பரிசுத்த ஆவியெல்லுகிறபிரகாரம், “இன்று நீங்கள் அவருடைய வாக்கைக்கேட்க விரும்பினால்,—உங்கள் பிதாக்கள் நாற்பதுவருஷபரியந்தம் என் கிறியைகளைக்கண்டும் என்னைச்சோதித்துப் பரிட்சைபண்ணின வனத்தின் விவாதஸ்தானத்தில் பரிட்சைநாளில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக்கடினப்படுத்தாதிருங்கள்.—நான் அந்தச் சந்ததியைக்குறித்து விசாரண்பட்டு, இந்தச் சனங்கள் மனமயக்கக்கொண்டிருக்கிறார்கள், என்வழிகளை உணரார்களென்றேன்.—அதிலும் கமித்தம் நான் கோபங்கொண்டு, என் இளைப்பாறுதலில் அவர்களைப் பிரவேசிக்கவிடேனென்று ஆணையிட்டேன்,” என்றார்.—ஆதலால் சகோதரரே, நித்திய தேவனை விட்டுவிடுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள தீமையான இருதயம் உங்களில் ஒருவரிடத்திலுயிராதபடி, நீங்கள் எச்சரிக்கையாயிருந்து,—உங்களில் ஒருவனாகி

(அ) மத். ௨௩. ௩௩. க. கொரி. ௩. ௨௩. எபே. ௧. ௨௧. க. கொரி. ௩. ௨௩. (க) பிலி. ௨. ௩. ௩. அப். ௨. ௩. யோவா. ௩. ௩. யோவா. ௩. ௩. ரோ. ௩. ௩. ரோ. ௩. ௩. ௨. கொரி. ௩. ௩. க. தீமோ. ௨. ௩. க. யோவா. ௨. ௨. வெனி. ௩. ௩. (ஃ) லூக். ௨. ௩. ரோ. ௩. ௩. அப். ௩. ௩. லூக். ௩. ௩. (ஃ) அதி. ௩. ௩. அப். ௩. ௩. மத். ௨. ௩. யோவா. ௨. ௩. ரோ. ௩. ௩. (ஃ) சங். ௨. ௨. ௨. ௨. (ஃ) சங். ௩. ௩. ௩. ஏசா. ௩. ௩. ஏசா. ௩. ௩. யோவா. ௩. ௩. (ஃ) க. கொரி. ௩. ௩. கொலோ. ௨. ௩. ௨. தீமோ. ௩. ௩. (ஃ) லூக். ௩. ௩. ரோ. ௩. ௩. ௨. தீமோ. ௩. ௩. யோவா. ௩. ௩. ரோ. ௩. ௩. பிலி. ௨. ௩. (ஃ) பிலி. ௨. ௩. (ஃ) அதி. ௩. ௩. அதி. ௩. ௩. அதி. ௩. ௩.—(௩ அதி. ௩.) ரோ. ௩. ௩. க. கொரி. ௩. ௩. ௨. தெசு. ௩. ௩. ௨. ௩. ௩. ௩. ரோ. ௩. ௩. (௨) க. சாமு. ௩. ௩. எண். ௩. ௩. (௩) சக. ௩. ௩. மத். ௩. ௩. (௩) எபே. ௩. ௩. (௩) யாத். ௩. ௩. யோசு. ௩. ௩. உபா. ௩. ௩. ௩. ௩. (௩) க. கொரி. ௩. ௩. ௨. கொரி. ௩. ௩. எபே. ௩. ௩. ௨. ௩. க. தீமோ. ௩. ௩. ௩. ௩. ௩. மத். ௩. ௩. (௩) உசாமு. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. ௩. (௩) மத். ௩. ௩. ௩. ரோ. ௩. ௩. கொலோ. ௩. ௩.

லும் பாவத்தின் வஞ்சனையினால் கடினப்பாடாத படி, இன்றெனப்படுமனவும், ஒருவருக்கொரு வர் நாடோறும் போதிக்கக்கடவீர்கள்.—நாம் முதற்கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டோமாகில், கிறிஸ்து விண் பங்காளிகளாவோமே.—“இன்று நீங்கள் அவருடைய வாக்கைக்கேட்டால், விவாதஸ்தானத்தில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்,” என்று சொல் டுக வியிருக்கிறதே.—கேட்டவர்களிற் சிலர் கோபம் மூட்டினார்கள்: மோசேயினால் எகிப்தினின்றும் புறப்பட்டயாவரும் அப்படிச்செய்யவில்லை.— ௮௭ அவர் நாற்பது வருஷப்பரியந்தம் ஆரோடே கோ பங்கொண்டார், பாவஞ்செய்தவர்களோடேயல் லவா, அவர்களுடைய சுவங்கள் வனத்திலே ௮௮ விழுந்தன.—“அவர்கள் என் இளைப்பாறுதலிற் பிரவேசிப்பதில்லை” என்று ஆரைக்குறித்து ஆணையிட்டார், அவிசுவாசிகளைக்குறித்தல்லவா.— ௮௯ அவிசவாசத்தினியித்தம் அவர்கள் பிரவேசிக்கக் கூடாதிருந்ததென்று நாம் காண்கிறோம்.

ச. அதிகாரம்.

க. விசுவாசத்தினால் இளைப்பாறுதலைப்பெறலாமெனக்காட்டல்: ௮௨. தேவனுடைய வாக்கின் வல்லமையைக்காட்டல்: ௮௪. கிறிஸ்துவின் வழியாகத்தேவனிடத்திற் பிரவேசிக்கலாமெனக்காட்டல்.

ஆனபடியினால் அவருடைய இளைப்பாறுதலிற் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் எவனாகிலும் ஒருவன் அதை அடையாமற் பின்னிடுவானே ௨ வென்று பயந்திருக்கக்கடவோம்.—சுவிசேஷம் அவர்களுக்குப் பிரசங்கிக்கப்பட்ட பிரகாரம் நமக்கும் பிரசங்கிக்கப்பட்டது: ஆனாலுங்கேட்டவர்கள் அதை விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்ளாததினால் அவர்கள் கேட்டவாக்கியம் ௬ அவர்களுக்குப் பிரயோசனமற்றிருந்தது.—விசுவாசித்திருக்கிற நாம் இளைப்பாறுதலிற் பிரவேசிக்கிறோம், உலகத்திற்கு அஸ்திபாரம்போட்டகிரியைகள் முடிந்திருந்தாலும், “நான் கோபங்கொண்டு அவர்களை என் இளைப்பாறுதலிற் பிரவேசிக்க விடேனென்று ஆணையிட்டேன்,” ௪ என்றார்.—ஆதலால் ஏழாம்நாளைக்குறித்து ஒரு இடத்தில், “தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்,” என்று சொல்லியிருக்கின்றது.—மறுபடியும் மேற்சொல்லிய இடத்தில் “அவர்கள் என் இளைப்பாறுதலிற் பிரவேசிக்க விடேன்,” ௬ என்றார்.—ஆதலால் சிலர் அதிற் பிரவேசிப்பது அவசியமாயிருப்பதினாலும், முதல் முதல் சுவிசேஷத்தைக் கேட்டவர்கள் அவிசவாசத்தினி

மித்தம் பிரவேசியாததினாலும்,—“இன்று அவருடைய வாக்கைக்கேட்க விரும்பினால் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்,” என்று வெகு காலத்திற்குப் பின்பு தாலிதைக் கொண்டு பேசியிருக்கிறபடி, இன்றென்று சொல்வதினால், விசேஷமாய் ஒரு நாளைக்குறித்திருக்கிறார்.—யோசுவா அவர்களுக்கு இளைப்பாறுதலை அளித்ததண்டானால் பின்பு அவர் வேறொருநாளைக்குறித்துப் பேசமாட்டார்.—ஆனபடியினால் தேவனுடைய சனங்களுக்கு இளைப்பாறுதல் வருகிறதாயிருக்கின்றது.—அவருடைய இளைப்பாறுதலிற் பிரவேசித்தவன், தேவன் ஓய்ந்தது போல, தன்கிரியைகளைவிட்டு ஓய்ந்திருப்பான்.—ஆகையால் அந்தத் திருஷ்டாந்தத்துக்கேற்ற ஒரு வகுதிலும் அவிசவாசத்தினால் விழாதபடி நாம் அந்த இளைப்பாறுதலிற் பிரவேசிக்கப் பிரயாசப்படக்கடவோம்.—தேவவாக்குச் சீவனும் வல்லமையுமுள்ளது, இருபுறமும் கூருள்ள எந்தக்கட்கத்திலுங்கூரானது, பிராணியையும், ஆவியையும், பொருத்துகளையும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்தும், இருதயத்தின் சிந்தனைகளையும் அப்பிரயங்களை யுந்தீர்மானிக்கின்றது.—அவருடைய பார்வைக்கு மறைந்திருக்கும் ஒரு சிருஷ்டியுமில்லை: அவருடைய திருஷ்டிக்குச் சகலமும் நிருவாணமும் வெளிப்படையுமாயிருக்கின்றன, அவருடக்கே நாம் கணக்கு ஒப்பிக்கவேண்டும்.—வானங்களின் வழியாய்ச்செய் என்ற தேவனுடைய குமாரானுகிய யேசுவென்னும் மகத்துவம்பொருந்திய மகா ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், அவரை அறிக்கையிடத் திடசித்தமுள்ளவர்களாயிருக்கக்கடவோம்.—நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரதபிக்கமாட்டாத மகா ஆசாரியர் நமக்கில்லை; பாவத்தைத்தவிர எவ்விதத்திலேயும் நம் நம்பப்போலச்சோதிக்கப்பட்டாரே.—ஆதலால் ௮௬ நாம் இரக்கத்திற் பெற்றுக்கொள்ளுகிறதற்கும், ஏற்ற சமயத்திற் சகாயஞ்செய்யுங் கிருணையை அடைகிறதற்கும், பயமின்றிக் கிருபாசனத்திற் சேரக்கடவோம்.

௫. அதிகாரம்.

க. கிறிஸ்துவின் மகா ஆசாரியத்துவம்: ௮௬. எபிரேயரின் அஞ்ஞானத்தினியித்தம் அவர்களைக் கண்டித்தல். மனுவூரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தமகா ஆசாரியனும், நைவேத்தியங்களுையும், பாவங்களுக்காகப் பிராயச்சித்தப்பலிகளையுஞ் செலுத்துகிறதற்கும், மனுவூர்நிமித்தம் தேவனுக்குரியவைகளை நடப்பிக்கிறதற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறான்.—தானும் பலவீனத்தார் குழப்பம்

(௮௬) எண். ௮௪. ௨. ௪. ௮. ௮௬. ௮௮. ௮௯. (௮௭) எண். ௮௪. ௨. ௨. ௨. ௬. ௧. கொரி. ௮. ௫. யூதா. ௫. (௮௮) எண். ௮௪. ௮. ௯. —(௪. அதிக. ௬) சங்க. ௫. ௮. ௬. (௪) ஆதி. ௨. ௨. யாத். ௨. ௮. ௮. (௭) சங்க. ௫. ௮. (௮) ஏசா. ௪. ௨. ௨. எரே. ௨. ௬. ௨. ௨. கொரி. ௮. ௪. ௫. ௧. பேதுரு. ௧. ௨. ௬. நீதி. ௫. ௪. எபே. ௧. ௮. ௮. வெளி. ௧. ௮. ௬. ௧. கொரி. ௮. ௪. ௨. ௨. (௮௯) சங்க. ௬. ௮. ௮. ௮. யோபு. ௨. ௬. நீதி. ௮. ௮. ௮. (௮௮) ஏசா. ௫. ௬. ௬. லூக். ௨. ௨. ௨. ௮. ௨. கொரி. ௫. ௨. ௨. ௧. யோவா. ௬. ௮. (௮௯) எபே. ௨. ௮. ௮. —(௫. அதிக.)

டிருப்பதினால் அறியாமையுடையவர்களுக்கும், நெறிதவறினவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருப்பான்.—அந்தக்காரணத்தினால் அவன்சனங்களுக்காகமாத்நிரமல்ல, தனக்காகவும் பாவங்களினிமித்தம் பவியடுவது அவசியம்.—ஆரோனைப்போலத்தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனுந்தானாக இந்தக்கணத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டான்.—அவ்வண்ணமே கிறிஸ்துவும் மகாஆசாரியத்துவத்தைத்தரித்துக்கொள்ளத்தம்மைத்தாமேமேன்மைப்படுத்தவில்லை; “நீர்என்புத்திரன், இன்றுநான்உம்மைச்செனிப்பித்தேன்,” என்றும், “வேறொருஇடத்தில் “மெல்கீசெ தேக்கின முறைமைக்கேற்ற நீர் சதாகாலமும் ஆசாரியராயிருப்பீர்,” என்றுஞ்சொன்னவரே அவரை உன்னதப்படுத்தினார்.—அவர் அவதரித்திருந்த காலத்தில், மரணத்தினின்றும்மை இரட்சிக்கவல்லவரைநோக்கி, மகாஒலத்தோடும் அமுகையோடும் விண்ணப்பம்பண்ணி, பிரார்த்தனைசெய்து, தமக்குண்டானபயத்தினின்றும் விடுவிக்கப்பட்டார்.—அவர் குமாரனாயிருந்தும் வேதனைகளை அனுபவித்ததினால், கீழ்ப்படிதலைக்கற்றுக்கொண்டார்.—இவ்விதமாய் அவர் சம்பூரணமானிப்பு, தமக்குக்கீழ்ப்பட்டிருக்கிறவாவரும் நித்தியஇரட்சிப்பை அடைவதற்குக்காரணராகி, மெல்கீசெ தேக்கின முறைமைக்கேற்ற மகாஆசாரியரென்று தேவனால் நியமிக்கப்பட்டார்.—அவரைக்குறித்துச்சொல்ல நமக்கு அநேகவிசேஷங்களுண்டு, ஆளுமும் உங்கன்செவிமந்தமாயிருப்பதினால் அவைகளைத் தெரிவிப்பதரிது.—நீங்கள் போதகராவதற்கு அவ்வளவுகாலஞ்சென்றுபோயினும், திரும்பவுந்தேவனுடைய வாக்கியங்களின்மூலபாடங்களை ஆராவது உங்களுக்குப் போதிப்பது அவசியம்; கடின உணவையல்ல, பாலைஉண்ணத் தகுந்தவர்களுளீர்கள்.—பாலுண்ணுகிறவன் குழந்தையாயிருப்பதினால், நீதியின் வாக்கில் நிழலாண்டல்.—கடின உணவு, பயிற்சியினால் நன்மைதீமை பகுத்தறியும் ஞானத்தை யுடையவர்களாய் வயதுபெற்றவர்களுக்கேதரும்.

கா. அதிகாரம்.

க. வைதீக காரியங்களை அதிகமாய் அப்பியாசிக்கும்படி வேண்டல்: ச. தேவபத்தியை விட்டு விலகுவது மகா பயங்கரமுள்ளதெனக்காட்டல்: க. பத்தியிலே திடங்கொள்ளும்படி உபதேசித்தல். தேவபத்தியின் பலனை அருளிச்செய்வதற்குத் தேவன் ஆணையிட்டு வாக்குத்தத்தஞ்செய்தல்.

ஆதலால் மரணத்திற்கேதவான கிரியைகளை விட்டு மனத்திரும்புதல், தேவனைப் பற்றும் விசுவாசம்.—ஞானஸ்நானங்களின் உபதேசம், கைகளை மேலேவைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பாகிய இவைகளினால் திரும்பவும் அஸ்திபாரம் போடாதபடிக்கு, கிறிஸ்துவின் வாக்கியத்தின் மூலபாடங்களை விட்டு, பக்குவம்பெறும்படி முன்செல்லக் கடவோம்.—தேவனுக்குச் சித்தமானால் அப்படியே செய்வோம்.—ஒருதரம் வெளிச்சமாக்கப்பட்டும், பரம ஈவை அனுபவித்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,—தேவனுடைய உத்தமவாக்கியத்தை யும், வரும்காலத்தின் அதிகாரங்களையும் உருசியார்த்தம் இருக்கிறவர்கள்,—வழுவியிருந்தபின்பு, தேவனுடைய குமாரனைத்திரும்பவுஞ்சிலுவையில் தாங்களே அறைந்து வெட்கப்படுத்தினதினால், திரும்பவும் அவர்களை மனத்திருப்பிப்புகுதிதாக்குவது கூடாத காரியம்—பூயியானதுதனக்கு அடிக்கடி பெய்கிற மழையை உட்கொண்டு, தன்னிடத்திற் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பலனை முனைப்பிக்கும்பொழுது, தேவனால் ஆசீர்வாதம் பெறும்.—முட்செடிகளையும், முட்டியூண்டுக்களையும் முனைப்பிக்கிறதோ, அங்கிகரிக்கப்படாததும், சாபத்திற்குச் சரியமானதுமாயிருக்கின்றதே; தக்கிக்கப்படுவது அகின்றமுடிவு.—பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச்சொன்னாலும், இவைகளிலுஞ் சீரானவைகளும், இரட்சிப்புக்கேற்றவைகளும் உங்களிடத்திலிருக்கின்றனவென்று நம்புகிறோம்.—நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்துவருகிறதினாலும் தமது நாமத்தினிமித்தம் நீங்கள் காட்டிய உங்கள அன்பின்கிரியையையும், பிரயாசத்தையும் மறக்கிறதற்குத் தேவன் அநியாயமுள்ளவரல்ல.—ஆதலால் நீங்கள் சோம்பேறிகளாயிராமல், விசுவாசத்தினாலும், பொறுமையினாலும் வாக்குத்தத்தங்களின்பலனைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப்பின்பற்றுகிறவர்களாய்,—நீங்கள் யாவரும் முடிவுபிரியந்தம் பரிபூரணநம்பிக்கையுடையுமொருட்டு, அந்தச்சாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்பதே எங்கள் விருப்பம்.—ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினின்பொழுது, ஆணையிடும்படி தம்மீனும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினால் தம்மையே கொண்டு ஆணையிட்டு, “நான் உன்னைமிகவும் ஸ்ச ஆசீர்வதித்து, உன்னை மிகுதியாய்ப் பெருகப்பண்ணுவேன்,” என்றார்.—அந்தப்படி அவன்பொலு

(க)லேவி.ச.க.(ச)உ.நாளா.உ.க.ய.அ. யோவா.க.உ.எ.யாத்.உ.அ.க. என்.ய.க.இ.ச.ய. க.நாளா.உ.க.ய.க.(இ)யோவா. அ.இ.ச. சங்.உ.எ.(ச)சங்.ராய்.ச.(எ)மத்.உ.க.க.க.ச.உ.ச.ச. சங்.உ.உ.உ.க. மத்.உ.எ.ச.ச.க.இ.ய. மத்.உ.க.க.எ.இ.க.(அ)பி.வி. உ.அ. (யக) யோவா.ய.க.ய.உ. உ.பேதுரு.க.ய.க. மத்.ய.க.ய.ச. (யஉ) க.கொரி.க.க.உ.க. (யக) க.கொரி.ய.க.ய.க. எபே.ச.ய.க. க.பேதுரு.உ.க. (யச) க.கொரி.உ.க. எபே.ச.ய.க. பி.வி.க.ய.க. எசா.எ.ய.இ. க.கொரி.உ.ய.ச.ய.இ.— (ச. அதி. உ.) அப்.ய.க.ச.இ. அப்.அ.ய.ச.ய.இ.ய.க.ய.எ. அப்.ய.எ.க.க.க.உ. அப்.உ.ச.உ.இ. ரோ.உ.ய.உ. பி.வி.க.ய.உ. ய.க.ய.ச. அதி.இ.ய.உ. (க) அப்.ய.அ.உ.க. க.கொரி.ச.ய.க. (ச) யோவா.ச.ய. எபே.உ.அ. கலா.க.உ.இ. (ச) அதி. ய.உ.க. மத்.ய.உ.க.க.உ. உ.பேதுரு.உ.உ.ய.உ.க. க.யோவா.இ.ய.க. (எ) சங்.க.இ.ய. (அ) எசா.இ.ச. (ய) நீதி.ய.ச. க.க. மத்.ய.ச.உ. யோவா.ய.க.உ.ய.ரோ.க.ச. உ.தெச.க.ச.எ. க.தெச.க.உ.ரோ.ய.இ.உ.இ. உ.கொரி.அ.ச. உ.திமோ. க.ய.அ. (யஉ) அதி.க.க.ய.ச. கொலோ.உ.க. (யக) ஆதி.உ.உ.ய.எ.ய.அ. சங்.ரோ.க. இ.க.க.எ.ச.

றுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்த்தின் ப
 டிக லினைப்பெற்றான்.—மனுஷர் தங்களிலும் பெ
 ரியவனைக்கொண்டு ஆணையிடுவார்கள்: உறுதி
 பண்ணும் ஆணையே அவர்களுக்குள் எல்லாவி
 யெ வாதத்தையும் ஒழிக்கும்.—அவ்வண்ணமே தே வ
 னும், வாக்குத்தத்த்தின்பலனைச் சதந்தரித்துக்
 கொள்ளுகிறவர்களுக்கு, தமதுமந்திராலோசனை
 யின்வெறுபடாத நிச்சயத்தைப் பரிபூரணமாகக்
 காண்பிக்க விரும்பி, ஒரு ஆணையினால் ஸ்திரிப்
 படி யுடுத்தினார்.—அதினால் நமக்கு முன்வைக்கப்பட்
 ட நம்பிக்கைப்பொருளைப் பற்றிக்கொள்ளும்
 பொருட்டாக, அடைக்கலமாய் ஒடி, வேறுப
 டாததும் தேவன் பொய் பேசக்கூடாததுமா
 கிய இரண்டிவிசேஷங்களினால் நாம் பரிபூர
 டிக ணமான ஆறுதலையடைந்திருக்கிறோம்.—அந்த
 நம்பிக்கை, ஆத்தமத்துக்கு நிலையும் உறுதியு
 மான நங்கூரம்போல, திரைச்சீலைக்குட்படுகிற
 உயி தாயிருக்கின்றது.—மெல்கீசேதேக்கின் முறை
 மைக்கேற்க, நித்தியமானமகா ஆசாரியராக ஏற்ப
 டுத்தப்பட்டு, நமக்கு முன்சென்றவராகிய யேசு
 நமக்காக அவ்விடத்திற் பிரவேசித்திருக்கிறார்.

எ. அதிகாரம்.

௧. கிறிஸ்துவும் மெல்கீசேதேக்கைப்போல மகா
 ஆசாரியரானவரைக் காட்டல்: டிக. ஆரோன்
 வமிசத்தாராகிய மகா ஆசாரியரிலும் புது உ
 டன்படிக்கையின் மத்தியஸ்தராகிய யேசு
 மேன்மையுள்ளவரென்று தெரிவித்தல்.

இந்த மெல்கீசேதேக்கென்பவன் ஷாலேமின்
 இராசாவும், சருவத்திற்குமேலான தேவனைச்
 சேவிக்கும் ஆசாரியனுமாயிருந்தான், இவன் ஆ
 பிரகாம் இராசாக்களைச்சங்கரித்துத்திரும்பிவந்த
 பொழுது, அவனைச்சந்தித்து ஆசீர்வதித்தான்; ஆ
 பிரகாம் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பாகத்தை
 உ இவனுக்குக் கொடுத்தான்.—கருத்தின்படி, இவன்
 முதலாவது நீதியின் இராசாவென்றும், இரண்டா
 டிக வது ஷாலேமின் இராசாவென்கிற சமாதானத்தி
 ன் இராசாவென்றும் பேர்பெற்றவன்.—இவன்
 பிதாமசாவும், வமிசவரலாறும் இல்லாதவன்;
 டிக நான்சுளின் தொடக்கமும் சீவனின் முடிவுமற்
 டிக றவன்; ஆதலால் இவன் தேவனுடைய கு
 மாரனுக்கு ஒப்பாக்கப்பட்டு, எப்பொழுதும் ஆ
 சாரியனாயிருக்கிறான்.—இவனுடையமேன்மை
 யைச் சிந்தித்துப்பாருங்கள், கோத்திரத் தலுவ
 டிக னாகிய ஆபிரகாம் கொள்ளப்பொருளிற்பத்தில்
 ஒருபாகத்தை இவனுக்குக் கொடுத்தானே.—லே
 வியின் சந்தியார், ஆசாரியப்பட்டத்தைப் பெற்
 டிக றவர்களும், நியாயப்பிரமாணத்தின்படி, ஆபிர
 காமிய இடுப்பிலிருந்து வந்த தங்கள் சகோதர
 ராகிய சனங்கரிடத்திற் பத்தில் ஒன்றை வாங்
 குகிறதற்குக் கட்டளை அடைந்தவர்களுமாயிருக்
 டிக கிறார்களே.—அவர்களுடைய வமிசத்தில் என்

ணப்படாதவனாகிய இவன் பத்தில் ஒன்றை ஆபிர
 ரகாமினிடத்தில் வாங்கி, வாக்குத்தத்தங்களைப்
 பெற்ற அவனையே ஆசீர்வதித்தான்.—சிறியவன் எ
 பெரியவனால் ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச்
 சந்தேகமில்லை.—இவ்விடத்திற் பத்தில் ஒன்றை அ
 வாங்கியிருக்கிறவர்கள் மரிக்கிறார்கள்; அவ்வி
 டத்திற் சீவித்திருக்கிறானென்று சாட்சிபெற்ற
 வன் வாங்கினான்.—மெல்கீசேதேக்கு ஆபிர
 ரகாமைச் சந்தித்தபொழுது லேவி தன் பிதா
 வின் இடுப்பிலிருந்தபடியால்,—பத்தில் ஒன்றை ட
 வாங்குகிற லேவியும் ஆபிரகாமினால் பத்தில்
 ஒன்றைக் கொடுத்தானென்று சொல்லலாம்.—
 சனங்களுக்கு நியாயப்பிரமாணத்தோடேகிடை டிக
 த்த லேவிய கோத்திர ஆசாரியத்துவத்தினுற் சம்
 பூரணப் கிடைத்ததுண்டானால், ஆரோனுடை
 ய முறைமையின்படியல்லாமல் மெல்கீசேதே
 க்கின் முறைமைக்கேற்பப் பெயர்பெற்ற வே
 ரெரு ஆசாரியன் தோன்றவேண்டுகென்ன.—
 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயாகில், டிக
 நியாயப்பிரமாணமும் மாற்றப்படுவது அவசிய
 மும்.—வேதிகையின் ஊழியத்தை ஒருவரைய டிக
 னுஞ் செய்யாத கோத்திரத்திலே தோன்றினவ
 ரைக்குறித்து, இவைகள் சொல்லப்பட்டிருக்
 கின்றன.—நம்முடைய கர்த்தரான வர்பூதாயிச
 வின் கோத்திரத்திற் பிறந்தாரென்பது பிரசித்த
 மாயிருக்கின்றது; மோசே ஆசாரியத்துவத்தைக்
 குறித்து அந்தக் கோத்திரத்தாரைத்தொட்டு ஒன்
 டிக றுஞ் சொல்லவில்லை.—மேலும் மெல்கீசேதேக் டிக
 குக்கொப்பாய் வேரெரு ஆசாரியர் எழும்பி
 யிருந்தால், இது மிகவும் அதிக தெளிவாயிருக்
 கும்.—இவர் சரீரத்துக்கேற்ற கட்டளையாகிய டிக
 நியாயப்பிரமாணத்தின்படியல்ல, நீங்காத சேவனுக்
 குரிய வல்லமையின்படி ஏற்படுத்தப்பட்டார்.—
 அதற்குச் சாட்சியாக “மெல்கீசேதேக்கின் மு
 டிக றைமைக்கேற்க நீர்நித்திய ஆசாரியராயிருப்பீர்,”
 என்றான்.—ஆதலால் முன்கொடுக்கப்பட்டகட் டிக
 டினி, பலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்த
 தினியித்தம் நீக்கப்பட்டது.—நியாயப்பிரமாணம் டிக
 ஒன்றையுஞ் சம்பூரணப்படுத்தவில்லை, நாம் தே
 வனிடத்திற் சேருவதற்கேதுவான அதியுத்தம
 நம்பிக்கையை வருவிக்குதலோ சம்பூரணப்
 படுத்துகின்றது.—அந்த ஆசாரியர்கள் ஆணை டிக
 யில்லாமல் ஏற்படுத்தப்பட்டார்கள்: இவரோ,
 “மெல்கீசேதேக்கின் முறைமைக்கேற்க நீர் ச
 தாகாலமும் ஆசாரியராயிருப்பீரென்று ஆணையி
 டிக ட்டி, அதை மாற்றமாட்டார்,” என்று தம்மிடத்
 திற் சொன்ன கர்த்தரால் ஆணையோடே ஏற்
 படுத்தப்பட்டார்.—ஆதலால் யேசு ஆணையிற் டிக
 லாமல் ஏற்படுத்தப்பட்டாதினியித்தம்,—அவர் உ
 அதிக முக்கியமான உடன்படிக்கையின் மத்
 தியஸ்தரானார்.—அன்றியும் அந்த ஆசாரியர்கள் டிக

(டிக) யாத்.உஉ.டிக. (யெ) ரோ.டிக.உக. (டிக்) லேவி.டிக.யெ.—(எ. அதி. ௧.) ஆதி.யெ.யெ, (ச) ஆதி.யெ.உய.
 (இ) எண்.யெ.உக.உக. (சு) ஆதி.யெ.டிக. ரோ.ச.யெ. கலா.க.யெ. (டிக) கலா.உ.உக. (யெ) ஏசா.டிக.க. மத்.க.க.
 ரோ.க.க. வெளி.இ.இ. (யெ) சந்.ந.யெ. (யெ) ரோ.அ.க. கலா.ச.க. (டிக) அப்.யெ.க.க. ரோ.க.உயெ.உஉ.உயெ.
 ரோ.அ.க. கலா.உ.யெ. கலா.க.உச. ரோ.இ.உ. எபே.உ.யெ. (உயெ) சந்.ந.யெ.

மாணத்தினால் நெடுங்காலம் இராமல் அநேகரா
உச யிருந்தார்கள்.—இவரோ, நித்தியராயிருப்பதினி
மித்த: புகழ் ஆசாரியத்துவத்தையுடையவ
உருராயிருக்கிறார்.—ஆதலால் தம்மாலே தேவனி
டத்திற் சேருகிறவர்களின்பொருட்டு விண்
ணப்பஞ்செய்கிறதற்காக நித்தமுஞ் சீவித்திருக்
கிறபடியால், அவர்களை முற்றும் இரட்சிக்க அ
உச வர் வல்லவராயிருக்கிறார்.—பரிசுத்தரும், தீங்கில்
லாதவரும், அசுத்தப்படாதவரும், பாலிகளைவிட்
டுப்பிரிந்தவரும், வானங்களிலும் உயர்ந்தவரு
மாகிய இப்படிப்பட்ட ஒரு மகா ஆசாரியரே
உஎ நமக்குவேண்டும்.—இவர் அந்த மகா ஆசாரியர்
களைப்போல முன்பு தம்முடைய பாவங்களினி
மித்தமும், பின்பு சனங்களுடைய பாவங்களி
னியித்தமும் காடோறும் பலியிடவேண்டுவதில்
லை: இவர் தம்மையே பலியிட்டதினால் ஒரேத
உஅரம் இதைச்செய்தார்.—நியாயப்பிரமாணமான
து பலவீனத்தையுடைய மனுஷரை மகா ஆசாரி
யராக ஏற்படுத்துகின்றது; நியாயப்பிரமாணத்
திற்குப்பின்பு ஆணையோடே இருந்தவாக்கோ,
என்றைக்குஞ் சம்பூரணராகிய குமாரனை ஏற்ப
டுத்துகின்றது.

அ. அதிகாரம்.

கிறிஸ்துவின் மகா ஆசாரியத்துவத்தினால் ஆரோ
னின் மகா ஆசாரியத்துவம் ஒழிவுபெறல். சவி
சேஷமாகிய புதிய உடன்படிக்கையினுற் ப
ழையுடன்படிக்கை ஒழிந்ததெனக்காட்டல்.
மேற்சொல்லியவைகளின் தொகையிது: பர
மண்டலத்தில் மகாமகிமையுள்ள சிங்காசனத்
உ தின் வலதுபாசிசத்தில் வீற்றிருக்கிறவரும்,—ம
னுஷராலேயல்ல, கர்த்தாவின் ஸ்தாபிக்கப்
பட்ட சத்திய ஆவாசமாகியபரிசுத்தஸ்தானத்தில்
ஆராதனைசெய்கிறவருமான மகா ஆசாரியர் ஒரு
வர் நமக்குண்டு.—மகா ஆசாரியர் யாவரும் கை
வேத்தியங்களையும் பலிகளையுஞ் செலுத்துவதற்
குஏற்படுத்தப்பட்டிருக்கிறவர்களாதலால், இவ
ருஞ் சிலவற்றைப் பலியிடவேண்டியதாயிருந்
உ தது.—நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கை
களைச்செலுத்துகிற ஆசாரியர்களிருக்கிறபடியி
னால், பூமியில் அவரிருந்தால் ஆசாரியராயிருக்க
டு மாட்டார்.—அவர்கள்செய்யும் ஆராதனை, பர
மண்டலத்திலுள்ள ஆராதனையின் சாயலும் நிழ
லுமாகவேயிருக்கின்றது, இப்படியே தேவன்,
மோசே அந்த ஆவாசத்தைச்செய்ய ஆயத்தமா
னபொழுது, “நீ மலையிருக்கண்டசாயலாகவே எல்
லாவற்றையுஞ்செய்யும்படி சாவதானமாயிரு”
உ என்று கட்டினையிட்டார்.—இவரோ, அதியுத்தம
வாக்குத்தத்தங்களின்மேல் ஸ்தாபிக்கப்பட்டிரு
க்கிற அதிகமேன்மையான உடன்படிக்கையின்

மத்தியஸ்தராயிருப்பதினால், அதிகரிசேஷ்டமா
ன ஒரு ஆராதனையின் பட்டத்தைப்பெற்றார்.—
அந்த முதலாம் உடன்படிக்கை குறைவற்றதா
எ னால், இரண்டாவதற்கு இடந்தேடவேண்டிவ
தில்லை.—அவர் அதைக்குற்றப்படுத்தி, “பாருங்
அ கன், நாட்கள்வருமென்று கர்த்தர் சொல்லுகி
ருார், இரைவேல் வயிசத்தாரோடும், யூதாவின்
வயிசத்தாரோடும் புது உடன்படிக்கையை ஏற்
படுத்துவேன்.—அவர்களுடைய முன்னோரை
க என்கித்து தேசத்தினின்றும் புறப்படுத்துகிறதற்கு
அவர்களுடையகையைப் பிடித்தகாலத்தில், அ
வர்களோடே நான்பண்ணின உடன்படிக்கை
யைப்போலிராது; அந்த உடன்படிக்கையில் அ
வர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களை
அரோசித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.—
அந்தநாட்களுக்குப்பின்பு இரைவேல் வயிசத்
உ தாரோடே இந்த உடன்படிக்கையை ஏற்படுத்
துவேன்; நான் என் நியாயப்பிரமாணத்தை அ
வர்கள் உள்ளத்திற்பதிப்பேன், அவர்களுடை
ய இருதயங்களில் அதை எழுதுவேன்: நான்
அவர்களுக்குத் தேவனாவேன், அவர்கள் எனக்
குச்சனங்களாவார்கள்.—கர்த்தாவை அறிந்து
உ கொள்ளென்று அவனவன் தன் தன் அயலானுக்
கும், தன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்
டுவதில்லை: சிறியோர் பெரியோர்யாவரும் என்
னை அறிவார்கள்.—நான் அவர்கள் அநீதிகளை மன்
உ னிப்பேன், இனி நான் அவர்களுடைய பாவங்
களையும் அவர்களுடைய குற்றங்களையும் நினை
யேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.”—அவர் பு
உ திய உடன்படிக்கையென்று சொல்லுகிறதி
னால் முந்தினதைப் பழையதாகுகிறார். மெலிந்
ததும்பழையதுமாகிய அது, ஒழிந்துபோவதற்குச்
சமீபமாயிருக்கின்றது.

கூ. அதிகாரம்.

க. நியாயப்பிரமாணத்தின்படி இடப்பட்டபலி
களை விவரித்தல்: ஓக. இவையெல்லாவற்றிலுங்
கிறிஸ்துவின்பலி ரிசேஷ்டமெனக்காட்டல்.
முதலாம் உடன்படிக்கை, தேவாராதனையின்
உ முறைமைகளும், லெனகீக பரிசுத்தஸ்தானமுமு
டையதாயிருந்தது.—செய்யப்பட்ட ஆவாசத்தின்
உ முற்பாகத்திற் செடிவிளக்கும், போசனபீடமு
ம், சமுக்கத்தப்பமுயிருந்தன; இது பரிசுத்தஸ்தா
னமென்னப்பட்டது.—இரண்டாந்திரைக்குள்,
க ஆவாசத்தின் மிகவும் பரிசுத்தஸ்தானமென்னப்
பட்ட பிற்பாகத்தில்,—பொற்கலசமும், முழுவு
உ தும் பொற்கடிகடால் மூடப்பட்ட உடன்படிக்
கையின் பெட்டியும், அதிலுள்ள மன்னுவையு
டையபொற்பாத்திரமும், ஆரோணுடையதளிர்ந்
தகோலும், உடன்படிக்கையின் பலகைகளையி

(உரு) ரோ. அ. கூ. ச. க. தீமோ. உரு. க. யோவா. உ. க. (உச) எபே. க. உ. ய. (உஎ) லேவி. க. எ. லேவி. ஓ. க. யு. ரோ. கூ. ய.—(அ) அதி. க. (ஆ) எபே. க. உ. ய. கொலோ. கூ. க. (கூ) எபே. ரு. உ. (டு) கொலோ. உ. ய. யாத். உரு. ச. ய. என். அ. ச. அப். எ. ச. ச. (சு) உ. கொரி. கூ. ச. அ. க. (அ) எரே. கூ. க. கூ. கூ. உ. கூ. கூ. ச. (ய) சக. அ. அ. (யக) ஏசா. ரு. ச. யு. யோவா. கூ. ச. ரு. க. யோவா. உ. உ. எ. (யஉ) ரோ. யு. க. உ. எ. (யகூ) உ. கொரி. ரு. யு. எ.—(கூ) அதி. க. யாத். உரு. அ. (உ) யாத். உச. க. கூ. ரு. யாத். உரு. உ. கூ. யு. கூ. க. லேவி. உ. ச. ரு. ச. (கூ) யாத். உச. கூ. க. கூ. (ச) யாத். உரு. ய. யாத். யு. கூ. கூ. ச. என். ய. எ. ய. யாத். உரு. யு. ச. உ. க. க. இரா. அ. கூ. உ. க. உ. காளா. ரு. ய.

டு ருந்தன.-அதற்குமேல் மகிமையுள்ள தெருபிகள் கிருபாசயத்திற்கு நிழலிட்டிருந்தன; இவைகளைக் குறித்து நாம் இப்பொழுது விவரஞ்சொல்லமுடியாது.-இவைகள் இவ்வீதமாக ஆயத்தமாக்கப்பட்டபின்பு, ஆசாரியர்கள் தேவாராதீனையைச் செய்யும்பொருட்டு ஆவாசத்தின் முற்பாகத்தில் நித்தமும் பிரவேசிப்பார்கள்.-பிற்பாகத்திலோ வருஷத்துக்கு ஒருதரம் மகா ஆசாரியன்மாத்திரம் பிரவேசிப்பான், தானுஞ் சனங்களும் அறியாமற்செய்த பாவங்களினிமித்தஞ் செலுத்துகிறதற்கு இரத்தங்கொண்டபொகாமற் பிரவேசியான்.-அதினால் முதலாம் ஆவாசம் நிற்குமளவும் மிகவும் பரிசுத்தஸ்தானத்திற் பிரவேசிக்கும் வழி வெளிப்படவில்லையென்று பரிசுத்தஆவியானவர் தெரிவித்திருக்கிறார்.-அது, ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைச்சம்பூரணப்படுத்தமாட்டாத காணிக்கைகளும் பலிகளுஞ் செலுத்தப்பட்டுவந்த அக்காலத்துக்குரிய ஒரு திருஷ்டாந்தமாயிருந்தது.-அவை, சீர்திருந்துக் காலம்வரைக்கும் போசனங்களாலும், பானங்களாலும், பலவித ஸ்நானங்களாலும், சரீரத்திற்கேற்ற முறைமைகளாலும் மாத்திரம் அவர்கள்மேற்பொறுப்பிக்கப்பட்டன.-கிறிஸ்து, இவ்வுலகப் பொருளாயிராததும், கையிறுத்தெய்யப்பட்டாததாகிய அதிக மகத்துவம் பொருந்திய உத்தமஆவாசத்தின்வழியாய்,வருகிற நன்மைகளைத் தரும்பொருட்டு,மகாஆசாரியராக வந்து, -வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தோடேயல்ல, தம்முடைய இரத்தத்தோடே ஒரே தரம் பரிசுத்தஸ்தானத்திற் பிரவேசித்து, நமக்காக நித்தியமீட்பைப் பெற்றுக்கொண்டார்.-காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், கடாரியின் சாம்பலும், அசுசிப்பட்டவன்மேல் தெளிக்கப்பட்டு, சரீர அசுசி நீக்கி அவனைச்சுத்திகரிக்குமேயாகில், -நித்திய ஆவியினாலே தம்மை மாசில்லாத பலியாகத் தேவனுக்கு ஒப்பித்த கிறிஸ்துவின்னுடைய இரத்தம், மரணத்திற்கேதுவான கிறியைகளை நீக்கி, சேவனுள்ள தேவனுக்கு ஆராதனைசெய்வதற்கு மிகவும் அதிகமாய் உங்கள்மனதைப்பரிசுத்தமாக்குமல்லவா.-மேலும் அவர் அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தைப் பெறும்பொருட்டு, முதல்உடன்படிக்கையின் காலத்தில் நடந்த அக்கிரமங்களை மரணத்தினால் நிவர்த்திசெய்யும்படி, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.-மரண

சாதனம் வலிபெறும்படி, அந்தச்சாதனத்தைஎழுதினவனுக்கு மரணஞ் சம்பவிக்கவேண்டியது.-மரணசாதனம் எழுதினவன் மரணமடையாமல் யெ அவன்உயிரோடிருக்கையில், அதுவலிபெறாது.-ஆதலால் முதல் உடன்படிக்கையின் இரத்தம் அமில்லாமல் ஸ்திரப்படுத்தப்படவில்லை.-மோய்க்சே நியாயப்பிரமாணத்திற்கிசையச் சகலகட்டளைகளையும் எல்லாச் சனங்களிடத்திலுந் தெரிவித்தபின்பு, ஆமொடுகளின் இரத்தத்தை நீரோடும், செம்பஞ்சியோடும், ஈசோப்பென்னுஞ் செடியோடும் எடுத்து, வேதபுத்தகத்தின்மேலுஞ் சனங்களெல்லார்மேலுந் தெளித்து, -“தேவன் உயிர்களுக்குக்கட்டளையிட்ட உடன்படிக்கைக்கேற்ற இரத்தம் இதுவே,” என்றான்.-இவ்வித உத்தம ஆவாசத்தின்மேலும், ஆராதனைக்கேற்றபாத்திரங்களின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.-நியாயப்பிரமாணத்தின்படி சில தவிர மற்றெல்லாவஸ்துக்களும் இரத்தத்தினுற் சுசியாக்கப்படுகின்றன; இரத்தஞ்சிந்துதலில்லாமற் பாவமன்னிப்பேயில்லை.-ஆதலால் பரமண்டலத்திலுள்ள வஸ்துக்களுக்குத் திருஷ்டாந்தமானவைகள் இவ்வீதமாகச் சுத்தமாக்கப்பட வேண்டியிருக்கிறபடியால், பரமண்டலத்திலுள்ள வஸ்துக்கள் தாமே, அவைகளிலும் அதியுத்தம பலிகளினாலே சுத்தமாக்கப்படவேண்டும்.-ஆதலால் கி.உ. சரீரத்தின் சத்தியமானவைகளின் திருஷ்டாந்தங்களைய்க் கையிறுத்தெய்யப்பட்ட பரிசுத்தஸ்தானங்களினால், இப்பொழுது நமது நிமித்தமாகத் தேவனுடைய சந்நிதானத்திலே தோன்றும்படி, பரமண்டலத்தில் தானே பிரவேசித்திருக்கிறார்.-மகா ஆசாரியன் அந்நிய இரத்தத்தை உருவெடுத்து வருஷத்தோறும் பரிசுத்தஸ்தானங்களிற் பிரவேசித்ததுபோல, அவர் தம்மை அடிக்கடி பலியிடுவது அவசியமில்லை.-அப்படியானால் உத்தம ஆவாசத்தோற்றமுதற்கொண்டு அநேகந்தரம் மரணவேதனை அனுபவிக்கவேண்டியும்: அவர்தம்மைத்தாமே பலியிடுகிறதற்கு பாவங்களை நீக்கும்பொருட்டாக இரத்தக்கடைசிக்காலத்தில் இப்பொழுது ஒரேதரம் வெளிப்பட்டார்.-மனு உஷர் ஒரேதரம் மரிக்கிறதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைகிறதும் நியமிக்கப்பட்டிருக்கிறதுபோல, -கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்துகொள்வதற்கு ஒரேதரம் பலியிடப்பட்டார்; இரண்டாந்தரம் அவர் பாவமில்லாமல், தம்மை அபேட்சித்திருப்பவர்களுக்கு இரட்சிப்பைக் கொடுப்பதற்குத்தோன்றுவார்.

(டு) யாத்.உரு.யு.உ. லேவி.யுக.உ. க.இரா.அ.சு.எ. (சு) எண்.உயு.க. தானி.அ.யுக. (எ) யாத்.கயி.யி. லேவி.யுக.உ.யுக.யி.உ.யுக.சு. (அ) யோவா.யு.சு. (க) கலா.க.உ.க. (யி) லேவி.யுக.உ. கொலோ.உ.யுக. எண்.யுக.எ. எபே.உ.யுக. கொலோ.உ.உ. (யி) அப்.உ.உ.எ. எபே.க.அ. கொலோ.க.யு.சு. க.பேதுரு.க.யுக. வெளி.க.டு. வெளி.டு.க. சக.க.க. தானி.க.உ.சு. (யுக) லேவி.யுக.யு.சு. எண்.யுக.உ.யுக. (யு) க.பேதுரு.க.யுக. க.யோவா.க.எ. வெளி.க.டு. ரோ.க.க. க.பேதுரு.க.யு. எபே.டு.உ. தீத்.உ.யுக. ஓர்க்.க.எ. ரோ.க.யுக.உ.உ. க.பேதுரு.ச.உ. (யி) க.தீமோ.உ.டு. ரோ.க.உ.டு. க.பேதுரு.க.யு. (யி) கலா.க.யுக. (யி) யாத்.உ.சு.சு., (யுக) யாத்.உ.சு.டு.சு. லேவி.யுக.யு.யுக.யு. லேவி.யுக.சு.சு.எ.எ.சு.டு.சு. (உய) யாத்.உ.சு.அ. மத்.உ.சு.உ.அ. (உக) யாத்.உ.க.யி.உ.சு. லேவி.யுக.யுக. லேவி.யுக.யி. (உச) ரோ.அ.சு.சு. க.யோவா.உ.க. (உசு) க.பேதுரு.க.யு. க.கொரி.யி.யுக. கலா.சு.சு. எபே.க.க. (உஎ) ஆதி.க.யுக. பிர.க.உ.உ. உ.கொரி.டு.யி. வெளி.உ.யி.யுக. (உஅ) ரோ.சு.யி. க.பேதுரு.க.யு. க.பேதுரு.உ.சு. க.யோவா.க.டு. மத்.உ.சு.உ. ரோ.டு.யுக. தீத்.உ.யி.உ.உ.பேதுரு.க.யி.

ஐ. அதிகாரம்.

க. நியாயப்பிரமாணத்திற்கேற்ற பலிகளிற்றபாவம் விமோசனமாகாதெனக்காட்டல்: ௫. கிறிஸ்துவின் பலியிற்ற பாவம் முழுவுதும் விமோசனமாமெனக்காட்டல்: ௩௧. அவருடைய பலி ஒன்றென்பதையும், அதின்சம்பூரணத்தையுங்காட்டல்: ௩௧. அதினால் அவர் சனங்கள் தைரியப்படுத்தப்படல்: ௩௨. பத்தியினிமித்தந்தக்கத்தைப் பொறுமையுடன் சகித்ததினால் அவர்களைப்புகழ்தல்.

நியாயப்பிரமாணமானது, வரும் நன்மைகளின் ரூபமாயிராமல், அவைகளின் ரூபக்குரியாய் மாத்திரமிறுப்பதினால், இடைவிடாமல் வருஷத்துக்கு வருஷம் இடப்பட்டவருகிற ஒரேவிதமான பலிகளாலே சேர்ந்தவர்களைச் சம்பூரணப்படுத்தமாட்டாது.—கூடுமாகில், ஆராதனைசெய்தவர்கள் ஒருதரஞ்சுத்தமாக்கப்பட்டபின், பாவங்கள் தங்களுக்குண்டென்று உணராமலிருப்பதிற்றபலிசெலுத்துகிறது நிறுத்தப்படுமே.—அப்படியிராதபடியால், அந்தப்பலிகளினாலே வருஷந்தோறும் பாவங்களைக்குறித்து நினைவுகூருதலுண்டாயிருக்கின்றது.—மேலும் எருது, வெள்ளாடு இவைகளின் இரத்தத்தினிற்ற பாவம் விமோசனமாகாதே.—இதினிமித்தம் அவர் உலகத்திற் பிரவேசித்திருந்தபொழுது, “பலியையும் நைவேத்தியத்தையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தப்படுத்தினீர்.—தகன பலிகளிலும், பாவ பலிகளிலும் உமக்குப் பிரியமில்லாதபொழுது, தேவனே, பாரும், வேதபுத்தகத்தில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடி, நான் உமது சித்தத்தை நிறைவேற்றுகிறதற்கு வருகிறேனென்று சொன்னேன்,” என்றார்.—நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டு வருகிறபலிகளைக்குறித்து அவர் மேற்சொல்லியபிரகாரம் “பலியையும், நைவேத்தியத்தையும், தகனபலிகளையும், பாவ பலிகளையும் நீர் விரும்பவில்லை.—அவைகளில் உமக்குப் பிரியமில்லை,” என்று சொன்னபின்பு “தேவனே, உமது சித்தத்தை நிறைவேற்றுகிறதற்கு இப்பொழுது வருகிறேன்,” என்றுசொன்னதால்,—கூபிந்தினதை வந்தாபிக்கும்படி முந்தினதை நீக்கி விட்டார்.—ஆதலால் யேசுக்கிறிஸ்துவனுடைய சரீரம் ஒரேதரம்பலியிடப்பட்டதினால், அந்தச் சித்தத்திற்குரிய நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.—எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனைசெய்கிறவனாகி, பாவங்களை ஒரு பொழுதும் நிவர்த்திசெய்யக்கூடாத ஒரேவிதபலிகளை அடிக்கடி செலுத்துகிறதற்கு நிற்பான்.—

இவரோ, பாவங்களை நீக்கும்படி ஒரே பலியை உடையிட்டு, என்றென்றைக்குந் தேவனுடைய வலதுபரிசுத்தில் வீற்றிருந்து,—அதுமுதல் தம்முடைய சத்துருக்கள் தமக்குப் பாதபீடமாக்கப்படுமளவுக் காத்துக்கொண்டிருக்கிறார்.—அவர் பரிசுத்தமாக்கப்பட்டவர்களை ஒரே பலியிற்ற சதாகாலத்திற்குஞ் சம்பூரணப்படுத்தினார்.—பரிசுத்த ஆவியானவரும் கழக்கு இப்படிச்சாட்சியிடுகிறார்.—“அந்தநாட்களுக்குப் பின்பு அவர்களைளோடே இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தவேன், நான் என்நியாயப்பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களிற் பதிப்பேன், அவர்களுடைய உள்ளத்தில் அவைகளை எழுதுவேன், என்று கர்த்தர் சொல்லுகிறார்;—இனி நான் உள் அவர்களுடைய பாவங்களையுங் குற்றங்களையும் நினைவேன்,” என்றார்.—இவைகள் மன்னிக்கப்படுபட்டதுண்டானால் பாவபலி இனிச்செலுத்துவது அவசியமில்லை.—ஆதலால் சகோதரரே, யேசு தமது சரீரமாகிய திரையின் வழியாய்ப் புதியதும், சீவனுடையதுமான ஒரு வழியை நமக்கு உணர்பண்ணினதினால்,—மிக்கவும் பரிசுத்து தஸ்தானத்திற் பிரவேசிக்க அவருடைய இரத்தத்தினால் தைரியம்பெற்றோம்.—தேவனுடைய உலகவீட்டின்மேல் மகா ஆசாரியர் ஒருவர் இருக்கிறபடியால்,—நாம், குற்றஞ்சார்த்தும் மனதுநீக்கத்தெளிக்கப்பெற்ற இருதயமும், சுத்தசலத்தில்நோய்க்கப்பட்ட சரீரமுள்ளவர்களாகி, உண்மையான சிந்தையோடும், பரிபூரண விசுவாச நிச்சயத்தோடு தேவனிடத்திற் சேரக்கடவோம்.—வாக்குத்தத்தம் பண்ணினவார் உண்மையுள்ளவரையிருக்கிறார்; ஆதலால் நமது நம்பிக்கையை அறிக்கையிடுதலை அசையாமற் பற்றிக்கொள்ளக்கடவோம்.—மேலும் அன்பிலும் நற்கிரியைகளிலும் அதிகரிக்கும்படி, ஒருவரை ஒருவர் விசாரித்து எழுப்பி,—சபைகூடிவருதலைச் சிலர் விடுதலிவதுபோல் நாம் செய்யாமல், அந்த நான் எவ்வளவு சமீபித்துவருவதைப் பார்க்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாய்ப் புத்திசொல்லக்கடவோம்.—சத்தியத்தை அறிந்துகொண்டபின்பு நாம் மனப்பூருவமாய்ப் பாவஞ்செய்தால், அந்தப்பாவத்துக்கு இனி ஒரு பிராயச்சித்தமுமில்லை.—விரோதிகளைப்படுத்திக்குங் குரோத அக்கினியும், நியாயத்தீர்ப்பும் வருமென்று பயத்தோடே எதிர்பார்ப்பதுமாத்திரமுண்டு.—மோசேயின் பிரமாணத்தை உதள்ளினவன், இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினால் இரக்கமில்லாமற் கொலைசெய்யப்பட்டானே.—தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் உடமிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்ப

(ஐ. அதி. க.) கொலோ.உய.௭.(௩)லேவி.௩௧.௨௧. மீகா.௬.௭.(௫)சங்.சய.௬. ஏசா.க.௩௧. எரே.௧.௨௩. ஆமோ. ௫.௨௧.௨௨. (ஐ) யோவா.௩௭.௩௧. (௩௧) எண்.௨௮.௬. (௩௨) கொலோ.௩.௧.(௩௧)சங்.யு.௧. அப்.௨.௧௬. ௧.கொரி. ௩.௨.௨௩. (௩௬) எரே.௩.௧.௩.௩. (௩௭) ரோ.௫.௨. எபே.௨.௩௮. (௩௮) யோவா.௩.௧. (௨௯) க.தீமோ.௩.௩. (௨௯) எபே.௩.௩. யா.௧.௧.௬. ௧.யோவா.௩.௨௧. எசே.௧.௩.௨. ௨.கொரி.௭.௧. (௩௦) ௧.கொரி.௧.௮. ௧.தெச.௩.௨. ௨.தெச.௩.௩. (௩௧) அப்.௨.௨. யூதா.௩. ரோ.௩.௩. பிலி.௪.௩. ௨.பேதுரு.௩.௧.௩. (௩௨) எண்.௩.௩. ௨.பேதுரு.௨.௨.௩. (௩௩) எசே.௧.௩.௩. செப்.௧.௩. ௨.தெச.௧.௮. (௩௪) உபா.௩.௨.௬. மத்.௩.௩.௩. எபே.௪.௩. யோவா.௮.௩. ௨.கொரி.௩.௧. ௧.கொரி.௩.௧.௨. மத்.௩.௩.௩. எபே.௪.௩.

டிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவையை அவமதித்தவன் எவ்வளவு அதிகதண்டனைக்குப் பாத்திரனாவானென்பதை கூய நினையுங்கள்.—“பழிவாங்குதல் எனக்குரியது, நான் பிரதிபலனைளிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,” என்றும், திரும்பவும் “கர்த்தர் தம் முடைய சனைகளை நியாயந்தீர்ப்பார்,” என்று கூக சொல்லியிருக்கிறவரின் இன்றொன்றறிவோம்.—சீவனுள்ள தேவனுடைய கையில் அகப்படுவ கூஉது மகாபயங்கரம்.—நீங்கள் வெளிச்சமாக்கப்பட்ட பின் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்துக்கொண்ட நாட்களை நினையுங்கள்.— கூக அப்பொழுது நீங்கள் ஒருவிதத்தால் நிற்கைகளை இலும், உபத்திரவங்களினாலும், பிரநுக்குவே டிக்கைப்பொருளாளீர்கள், மறுவிதத்தால் அவ் வித துன்பத்தை அனுபவித்தவர்களுக்குத்தோ கூசு முராளீர்கள்.—நான்கட்டப்பட்டிருக்கையில் என் துக்கத்தில் நீங்களுந் துக்கப்பட்டீர்கள், பரமண்டலத்தில் அதிகமேன்மையும் நிலையுள்ளதுமான பொருள் உங்களுக்குண்டென்று நீங்கள் உணர்ந்து, உங்களுங்கள் பொருள் கொளையாடப்படு கூடு வதைச் சந்தோஷமாகச் சகித்தீர்கள்.—ஆகையால் மிகுந்த பலனுக்கேதுவான உங்களை நியந்தைத் கூசு தள்ளிவிடாதிருங்கள்.—நீங்கள் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றினபின்பு, வாக்குத்தத்த தின்பலனைப் பெற்றுக்கொள்வதற்குப் பொறு கூஎ மை உங்களுக்கு அவசியம்.—“வருபவர்களைப் கூஅ காலத்துக்குள்ளே வருவார், தாமதியார்.—நீதிமான் விசுவாசத்தினாலே சீவிப்பான்: பின்வாங்கிப் போகிறவனெவனோ, அவன்மேல் எனது ஆத்து கூக மா பிரியமாயிராது,” என்கிறார்.—நாம் எாசமடையப் பின்வாங்கிப்போகிறவர்களாயிராமல், ஆத் தும இரட்சிப்பைப்பெறுவதற்கு விசுவாசிப்பவர்களுக்குள்ளிருக்கிறோம்.

டாக்கப்படவில்லையென்றும் விசுவாசத்தினால் அறிந்திருக்கிறோம்.—விசுவாசத்தினால் ஆபேல் காயினுடைய பலியிலுஞ் சிறுஷ்டமான பலியைத் தேவனுக்குச் செலுத்தினான், அதினால் தான் நீதிமான் என்று சாட்சிபெற்றான், தேவன் அவனுடைய காணிக்கைகளைக் குறித்துச் சாட்சியிட்டார்: அவன் மரித்தும் அதினால் இதுவரைக்கும் பேசுகிறான்.—விசுவாசத்தினால் எந்நொகு மரியாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினால் அவன்காணப்படாமற்போனான்: அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னாலே தேவனுக்குப் பிரியமானவனென்று சாட்சிபெற்றான்.—விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்தக் கூடாது: அவர் இருக்கிறவரென்றும், தம்மைச் சாக்கிரதையாய்த் தேடுகிறவர்களுக்குப் பலனளிக்கிறவரென்றும் அவரிடத்திற்கேருகிறவன், விசுவாசிப்பதே அவசியம்.—நோவாவும் விசுவாசத்தினாலே, வருங்காரியங்களைக் குறித்துத் தேவனுல் உணர்த்தப்பட்டு, பயபத்தியாகத்தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையைச் செய்தான்; அதினால் அவன் உலகம் குற்றமுன்னதென்பதற்குத் தீர்ப்புக்கொடுத்தான், விசுவாசத்தினாலேவரும் நீதிக்குச் சந்தரானான்.—ஆபிரகாமுந்தான் பின் அபுசுந்தரமாகப்பெறும் ஸ்தானத்திற்குப் போகப் புறப்பட அழைக்கப்பட்டபொழுது, விசுவாசத்தினால் அமைந்து, தான்போகும் இடமெங்கேயென்றறியாமற் புறப்பட்டப்போனான்.—தகனக்குவாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்நியதேசத்தில் அவன், அந்தவாக்குத்தத்தத்திற்கு உடன்கதந்தராகிய ஈசாக்கோடும், யாக்கோபோடும் விசுவாசத்தினாலே சஞ்சரித்து, கூடாரங்களினால் குடியிருந்தான்.—தேவன் தான் தாம உண்டாக்கிக் கட்டிவருகிற அஸ்திபாரமுள்ள நகரத்தை எதிர் பார்த்திருந்தான்.—சாரானும், வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, விசுவாசத்தினாலே கருப்பந்தரிக்கும்படி பெலன் கொண்டு, வயதுசென்றவளாயிருந்தும் பின்னெ பெற்றான்.—ஆதலால் மரித்தவன்போன்ற ஒருவனில் வானத்திலுள்ள திரளான நடைச்சத்திரங்களைப் போலவும், கடற்கரையின் எண்ணிறந்த மணலைப்போலவும் மிகுந்த சனைகள் தோன்றினார்கள்.—வாக்குத்தத்தங்களிலுள்ள பலனியும்பெறாமல், அவைகளைத் தூரமாய்க்கண்டு, உறுதியாய் நம்பித்தழுவி, பூமியிலே தாங்கள் பரதேசிகளும் யாத்திரைக்காரருமாயிருந்தார்களென்பதை அறிக்க

யக. அதிகாரம்.

க. விசுவாசத்தை நிரூபித்தல். பலபலவிரகுஷ்டாதங்களினால் அதின்பலனைக்காட்டல்: கூஉ. விசுவாசத்தினால் இன்ன அற்புதங்கள் நடப்பிக்கப்பட்டனவென்றும் இன்ன உபத்திரவங்கள் சகிக்கப்பட்டனவென்று தெரிவித்தல்.

விசுவாசமாவது, நம்பப்படுகிறவைகளின் நிச்சயமும், காணப்படாதவைகளை வெளிப்படுத்துகிறதும்.—அதினால் முதியோர் நற்சாட்சியைப் பெற்றார்கள்.—உலகங்கள் தேவவாக்கினுஞ்சிறுடிக்கப்பட்டனவென்றும், இப்படிக்க காணப்படுகிறவைகள் காணப்படுகிறவஸ்துகளினால் உண்

(கூய) உபா.கூஉ.கூடு. ரோ.யெ.யக. உபா.கூஉ.கூசு. சங்.இய.ச. (கூக) லூக்.யெ.இ. (கூஉ) கலா.கூசு. உ.யோவா.அ. பிலி.க.உக.கூய. கொலோ.உ.க. (கூக) க.கொரி.ச.கூ. பிலி.க.எ. க.தெச.உ.யச. (கூச) பிலி.க.எ. உதிமோ.க.யக. மத்.இ.யெ. அப்.இ.சக. யாக்க.உ. மத்.சு.உய. லூக்.யெ.கூக. க.திமோ.ச.யக. (கூடு) மத்.இ.யெ.கூசு. லூக்.உ.க.யக. கலா.சு.க. கொலோ.கூஉ.ச. க.பேதுரு.க.கூ. (கூஎ) லூக்.யெ.அ. உ.பேதுரு.கூக. அபகூ.உ.கூசு. (கூஅ) ரோ.க. யெ. கலா.கூயக. (கூக) உ.பேதுரு.உ.உய.உக. அப்.யக.கூய.கூக. க.தெச.இ.கூ. உ.தெச.உ.யச.—(யக. அதி. க.) ரோ.அ.உச.உ.இ. உ.கொரி.ச.யெ. (கூ) ஆதி.க.க. சங்.கூக. யோவா.க.கூ. உ.பேதுரு.கூடு. (ச) ஆதி.ச.ச. க.யோவா.கூ.யெ. ஆதி.ச.யெ. மத்.உக.கூடு. (இ) ஆதி.இ.உ.உ.உச. (எ) ஆதி.சு.யக.உ.உ. க.பேதுரு.கூ.உய. ரோ.கூஉ. ரோ.ச.யக. பிலி.கூ. (அ) ஆதி.யெ.உ.ச. அப்.எ.உ.கூசு. (க) ஆதி.யெ.அ. (ய) வெளி.உ.உ.யெ. (யக) ஆதி.யெ.யக. ரோ.ச.உ.க. (யெ) ரோ.ச.யக. ஆதி.உ.உ.யெ. ரோ.ச.யெ. (யக) யோவா.அ.இ.கூ. ஆதி.ச.எ.கூ. க.நாளா.உ.க.யக. சங்.கூ.யெ. சங்.யக.யக.

கையிட்டு, அவர்களெல்லாரும் விசுவாசத்தோ
 ஷம டே மரணமடைந்தார்கள்.—இவ்வியதமாக அறிச்
 கையிடுகிறவர்கள், தங்கள் சுயதேசத்தையெல்லாம்
 போகிறோமென்று தெரியப்படுத்திவிடுகிறார்கள்.—
 10 இவர்கள் தங்கள்விட்டுவிட்டிருந்திருந்த
 வைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவ
 யக தற்கு இடமுண்டே.—அதையல்ல, அதிலும் மே
 ன்மையான பரமண்டலத்திலுள்ளதையே அ
 பேட்சித்தார்கள்: அதினிமித்தத் தேவன் அவர்
 களுடைய தேவனென்று பெயர்ப்படுவதற்
 கு இலச்சைப்படவில்லை: அவர்களுக்கு ஒரு ந
 யக ரகத்தை ஆயத்தம்பண்ணினார்.—ஆபிரகாம் சோ
 திக்கப்பட்டபொழுது விசுவாசத்தினால் ஈசாக்
 கைப் பவியாக ஒப்புக்கொடுத்தான்.—“ஈசாக் கி
 ன்வழியாய் உன் சந்ததியினவரும்,” என்று அ
 வனுக்குச்சொல்லப்பட்டதே: இப்படிப்பட்ட
 வாக்குத்தத்தங்களைப்பெற்றவன், தேவன் இ
 வனை மரித்தோரினின்றும் எழுப்ப வல்லவரா
 யிருக்கிறாரென்றெண்ணி, தனது ஒரேபேரான
 வக வளையே பவியாக ஒப்புக்கொடுத்தான்.—அப்ப
 டியே அதினின்றும் திருஷ்டாந்தமாக அவனை
 உயிற் செய்துகொண்டான்.—ஈசாக்கு, வருங்காரி
 யங்களைக் குறித்து, விசுவாசத்தினாலே யாக்கோ
 உகையையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.—யாக்கோ
 பு மரணகாலத்தில் விசுவாசத்தினாலே யோசேப்
 பின் புத்திரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன்
 கோவின் துனியிற் சாய்ந்து தொழுதுகொண்
 டெடான்.—யோசேப்புத் தன் சீவகாலத்தின் முடி
 வில் இலரவேல்சந்தியார்புறப்படுவார்களென்
 பதை விசுவாசத்தினாலே சொல்லி, தன் எனும்பு
 உகளைக் குறித்துக் கட்டிகொடுத்தான்.—மோசே
 பிறந்தபொழுது அவன் பெற்றார் அவனை அமு
 குள்ள பிள்ளையென்று கண்டே, விசுவாசத்தினால்
 இராசாவின் கட்டளைக்குப்பயப்படாமல் மூன்
 டெறு மாதம் ஒளித்து வைத்திருந்தார்கள்.—விசுவா
 சத்தினாலே மோசேயும் பெரியவனென்பொழுது,
 பார்வோனுடையருமாரத்தியின் புத்திரனென்று
 உருபெயர்பெறுவதற்கு உடன்படாமல்,—அநித்திய
 மான பாவஇன்பங்களை அனுபவிப்பதிலும், தே
 வனுடைய சனங்களோடே துன்பத்தைச் ச
 சிப்பது நலமென்று தெரிந்துகொண்டான்.—
 உகவரும்பலனை அவன் நோக்கிப்பார்த்து, எகிப்தி
 லுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினி
 யித்தம் நிந்தை அனுபவிப்பது அதிக ஐசுவரிய
 உளென்றெண்ணினான்.—அதரிசியமானவரைத் தரி
 சித்தார்போலப் பொறுமையாயிருந்து, இராசா

வின் குரோதத்துக்கஞ்சாமல் விசுவாசத்தினால்
 எகிப்தைவிட்டுப்போனான்.—தலைப்பிள்ளைகளைச் ச
 சங்கரிக்கிறவன் இலரவேலரைத்தொடராதபடி,
 அவன் விசுவாசத்தினாலே பக்காவையும், இரத்
 தந்தெளித்தலையும் ஏற்படுத்தினான்.—விசுவாசத்தி
 உகலும் அவர்கள் செக்கடலை உலர்ந்ததரையப்
 போலக் கடந்துபோனார்கள்: எகிப்தியர் அப்ப
 டிச்செய்யத்தானிந்து, அமிழ்ந்துபோனார்கள்.—
 விசுவாசத்தினாலே யெரீகோவினமதில்கள் ஏழு க
 ளானவரு குழப்பட்டு விழுந்தன.—இராகாப் க
 பென்னும் வேசை விசுவாசத்தினால் வேவுகார
 ரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டதினி
 யித்தம், அவிசுவாசினோடே நாசப்பனாதிருந்
 தான்.—மேலும் அதிகமாய் காள் என்னத்தைச் ச
 சொல்லுவேன்; கிதியோன், பாரக், ஷிம்ஷோன்,
 யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும்,
 தீர்க்கதரிசிகளையும் குறித்துச் சொல்லக் காலம்
 போதாது.—அவர்கள் விசுவாசத்தினால் இராச்சி க
 யங்களை வசப்படுத்தினார்கள், நீதியை நடப்பித்
 தார்கள், வாக்குத்தத்தங்களைப்பெற்றார்கள், சிங்
 கங்களின் வாய்களைக் கட்டினார்கள்,—அக்கினி ஈ
 யின் அகோரத்தைத்தணித்தார்கள், கட்டத்தின் க
 ருக்குத் தப்பினார்கள், பலவீனத்திற் பலன்கொ
 ண்டார்கள், யுத்தத்தில் வீரர்களாய் அந்நியருடைய
 சேனைகளைக் கவிழ்த்துவிட்டார்கள்.—மேலும் கடு
 ஸ்திரிகளும், மரித்ததங்களுடையவர்களை உயிர்த்
 தெழுத்தவர்களைப்பெற்றார்கள்: வேறுசிலர் அதி
 சிரேஷ்டமுள்ள உயிர்த்தெழுதலைப்பெறும்பொ
 ருட்டு விடுதலையைப்பெறச் சம்மதியாமல் வா
 திக்கப்பட்டார்கள்.—வேறு சிலர் நிந்தைகளை க
 யும், அடிகளையும், சங்கிலிகளையும், காவலையுஞ்
 சகித்துக்கொண்டார்கள்:—கல்லெறியப்பட்டார் க
 கள், வானால் அறுக்கப்பட்டார்கள், சோதிக்கப்
 பட்டார்கள், கட்டத்தினால் வெட்டப்பட்டமரித்
 தார்கள்: செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்
 ணாட்டுத்தோல்களையும் போர்த்து, குறைவையும்,
 உபத்திரவத்தையும், வேதனையையுஞ் சகித்திருந்
 து,—வணங்களிலேயும், மலைகளிலேயும், குகை க
 களிலேயும், பூமியின் குழிகளிலேயுஞ் சிதறுண்
 டி அலைந்தார்கள்.—உலகம் இவர்களுக்குப்பாத்தி க
 ரமானதல்ல: இவர்களெல்லாரும் விசுவாசத்தைக்
 குறித்து நற்சாட்சியைப்பெற்றும் வாக்குத்தத்தத்
 தின் பலனை அடையவில்லை.—தேவன் நமக்கா ச
 ச அகிகிரேஷ்டமானதை ஏற்படுத்தினார், ஆத
 லால் நம்மையன்றி, அவர்கள் சம்பூரணப்படா
 திருந்தார்கள்.

(யக) யாத்.க.க.யி. மத்.உ.உ.க.க. அப்.எ.க.உ. பி.லி.க.உ.யி. (யஎ) ஆதி.உ.உ.க.க. (யஅ) ஆதி.உ.க.யி.உ. ரோ.க.எ.
 (யக) ரோ.ச.யி.ய.ய.க.உ.க. யாத்.உ.உ.க. (உய) ஆதி.உ.எ.உ.எ.க.க. (உக) ஆதி.ச.அ.இ.யி.உ.யி. ஆதி.ச.எ.க.க. (உஉ)
 ஆதி.இ.யி.உ.ச.உ.இ. யாத்.யி.க.க. (உக) யாத்.உ.உ. அப்.எ.உ.யி. யாத்.க.யி.உ.உ. (உச) யாத்.உ.யி.யி. (உஇ) சங்.அ.ச.
 யி. (உஎ) யாத்.யி.உ.அ.உ.க. (உஅ) யாத்.யி.உ.உ.க. (உக) யாத்.யி.உ.உ.உ.க. (கய) யோச.க.உ.யி. (கச) யோச.க.உ.க.
 யாத்.உ.உ.இ. யோச.உ.க. (கஉ) சியா.க.யி.க. சியா.ச.க. சியா.யி.க.உ.ச. சியா.யி.க.க. க.சாமு.யி.க.க.யி.க. க.சாமு.
 க.உ.யி. (கக) உ.சாமு.எ.யி.க. சியா.யி.ச.இ.க. க.சாமு.யி.எ.க.ச.க.இ. தானி.க.உ.உ. (கச) தானி.க.உ.இ. க.சாமு.உ.யி.
 க. க.இரா.யி.க.க. உ.இரா.க.யி.க. உ.இரா.உ.யி.எ. யோபு.ச.உ.யி. சங்.க.அ. சியா.யி.அ.யி.இ. க.சாமு.யி.ச.யி.க.
 உ.சாமு.அ.க. (கஇ) க.இரா.யி.எ.உ. உ.இரா.ச.க.இ. அப்.உ.உ.உ.இ. (கச) ஆதி.க.க.உ.யி. எ.ரே.உ.யி.உ. (கஎ) க.இரா.
 உ.க.யி.க. உ.நானா.உ.ச.உ.க. அப்.எ.இ.அ. உ.இரா.க.அ. மத்.க.ச. ச.க.யி.க.ச. (கஅ) க.இரா.யி.அ.ச. (சய) வெளி.க.யி.க.

௨௨. அதிகாரம்.

௧. விசுவாசத்திலும், துயரத்திலும், பத்தியிலும் ஸ்திரமாயிருக்கும்படி வேண்டல்: ௨௨. நியாயப் பிரமாணத்தின் நன்மையிலுஞ்சுவீசேஷத்தின் நன்மை உத்தமமென்றுகாட்டல்.

ஆதலால் மேகம்போன்ற இவ்வளவுதிரளான சாட்சிகள் நம்மைச்சூழ்ந்திருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச்சுற்றிநிற்கிற பாவத்தையுத்தள்ளிவிட்டு, நம்முடைய விசுவாசத்தின் காரணரும், முற்றுவிக்கிறவருமாகிய யேசுவை நோக்கி நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்திற் று பொறுமையுடன் ஓடக்கடவோம்.-அவர்தமக்கு முன்வைத்திருந்த சந்தோஷத்தைப்பெறும்பொருட்டு அவமானத்தை அற்பமாய் எண்ணி, சிலுவையைச்சகித்து, தேவனுடைய சிக்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.-ஆதலால் உங்களுட்கள் மனஞ்சோர்ந்துபோகநீங்களை நியமற்றவர்களாகாதபடி, பாவினரால் இவ்வீதவிபரீதத்தைச்சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.-பாவத்துக்கு விரோதமாய்ப்போராடி, இதுவரைக்கும் நீங்கள் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக எதிர்ப்பிறக்கவில்லையே.-அன்றியும் “என் மகனே, கர்த்தர் செய்யுந்தண்டனையை அலட்சியம் பண்ணாதே, அவரினின்றவருந் தண்டனை சிறுவே சோர்ந்துபோகாதே,” என்றும், “கர்த்தரால் அன்பு கூர்ப்பதுபொருளே, அவனை அவர் தண்டிப்பது, தாம் சேர்ந்துக்கொள்ளும் எந்தமகனையுந் தண்டிப்பார்,” என்றும் பிள்ளைகளாகிய உங்களுக்குச் சொல்லியிருக்கிற உபதேசத்தை மறந்தீர்களா.—நீங்கள் தண்டனையைச் சகிக்கையில் தேவன் உங்களைப் பிள்ளைகளைப் போல நடத்துகிறார்; பிதாவினால் தண்டிக்கப்பட்டாத புத்திரனுண்டா.-எல்லாரும் அனுபவிக்கும் தண்டனை உங்களுக்குக்கிடையாதிருந்தால், நீங்கள் புத்திரராயிராமல் வேலைசமக்களாயிருப்பீர்களே.-அன்றியும் நம்முடைய சரீரத்துக்குப் பிதாக்களானவர்கள் நம்மைத் தண்டிக்கும்பொழுது நாம் அவர்களுக்கு வந்தனஞ்செய்தோமாகில், நாம் சீவிக்கும்படி ஆவிகளுக்குப் பிதாவானவருக்கு எவ்வளவு அதிகமாய் அமைந்திருக்கவேண்டும்.-அவர்கள் சொற்பகாலந்தங்கள் சுய இஷ்டத்தின்படி நம்மைத் தண்டித்தார்கள்; இவரோ நம்முடைய நன்மையினிமித்தந்தமது பரிசுத்தத்துக்கு நாம் பங்காளராவதற்குத்தண்டிக்கிறார்.-

எந்தத்தண்டனையும் பலிக்கிறபொழுது சந்தோஷத்தைத்தராது, துக்கத்தையே தரும்: ஆனாலும் பயிற்சிப்பட்டவர்களுக்கு, பின்பு அது நீதியின் சமாதானபலனைத்தருகின்றது.—ஆதலால் சுவைத்தகைகளையும், உழைத்தகால்களையுஞ் செவ்வைபண்ணுங்கள்.—முடமுள்ளது புரண்டுபோகாமல் சொஸ்தமாகும்படி, உங்கள் கால்களுக்குச் சமபாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்.—யாவ ரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தராயிருக்கவுஞ் சாக்கிரதையாயிருப்பீர்களாக, பரிசுத்தமில்லாமல் எவனுங் கர்த்தரைத்தரிப்பதில்லை:—ஒருவனுந் தேவனுடைய கிருபையிலுமிருவையிலும் வழுவாதபடிக்கும், அநேகர் அசுசிப்பட்டத்தக்கதாகக் கசப்புள்ளவோர் உங்களுக்குள்ளே தோன்றிக் கலக்கமுண்டாக்காதபடிக்கும்,—ஒருவரும் வேலைமார்க்கரும், ஒரேவேளைச் சாய்க்பாட்டுக்காகத் தன் சேஷடபுத்திர அதிகாரத்தைவிற்ற ஏசாவைப்போல வெளகேசிர்தையுள் ளவர்களுமாயிராதபடிக்கும் எச்சரிக்கையாயிருப்பீர்களாக.—உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, யெசுவன் பின்பு ஆரீவாதத்தின் சுதந்தரத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பியும் அங்கிகரிக்கப்பட்டிருந்தான்: அவன் கண்ணீர்விட்டுக் கவலை யோடே அதைத் தேடியும் மனத்திரும்புவதற்கு இடங்காணாற்போனான்.—தொடக்கடியமலை, யெசுகிற அக்கினி, மந்தாரம், அந்தகாரம், பெருங்காற்று, -எக்காளத்தொளி, வாக்கின்சத்தமாயிடுகவைகளிடத்தில் நீங்கள்சேரவில்லை; கேட்டவர்கள் பின்னும் வாக்குத் தங்களுக்குச்சொல்லப்பட்டாதபடிக்குவேண்டிக்கொண்டார்கள்.—“ஒருமி உயிருகமாகிலும் மலையைத்தீண்டினால், கல்லெறியப்படும், அல்லது அம்பினால் ஊடுருவப்படும்,” என்று சொல்லப்பட்ட கட்டையை அவர்கள் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.—மோசேயும், “நான்யிச உகவும் அதிகமாய்ப்பயப்பட்டுநடுங்குகிறேன்,” என்று சொல்லும்படி, அந்தத் தரிசனம் அவ்வளவு பயங்கரமாயிருந்தது.—நீங்களோ, சீயோன் மலை உயையும், பரம பெருஷலேமாகிய சீவனுள்ள தேவனுடைய நகரத்தையும், ஆயிரம் பதினாயிரத்தேவனாதர்களின் சங்கத்தையும்,—பரமண்டலத் தகிற்பெயர் எழுதியிருக்கிற முதற்பேரூனவர்களின் மகா சங்கத்தையும் சபையையும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனையும், சம்பூரணபலனைப்பெற்றவர்களாகிய நீதிமான்களின்

(௨௨. அதி. ௧.) கொலோ.௧.௨. ௧.பேதுரு.௨.௨. ௧.கொரி.௧.௨௪. பிலி.௧.௩.௩. ரோ.௨.௨.௨. அதி.௨.௧௧. (௨) ஹக்.௨.௪.௨. பிலி.௨.௨. ௧.பேதுரு.௧.௨. ௧. சங்.௩.௧. ௧.பேதுரு.௧.௨.௨. (௧) மத்.௨.௨.௨. யோவா.௨.௨.௨. கலா.௧.௧. (௪) ௧.கொரி.௨.௨. (௨) யோபு.௨.௨. நீதி.௧.௨. (௧) சங்.௧.௨. (௨) நீதி.௧.௨. யாக்.௧.௨. வெளி.௧.௨. (௨) உபா.௨.௨. ௨.சாமு.௨.௨. (௨) நீதி.௧.௨. (௨) சங்.௧.௨. (௨) ௧.பேதுரு.௧.௨. (௨) எண்.௨.௨. யோபு.௨.௨. பிர.௨.௨. ஏசா.௨.௨. சகரி.௨.௨. (௨) வேலி.௨.௨. ௧.பேதுரு.௧.௨.௨. யாக்.௧.௨. (௨) யோபு.௨.௨. ஏசா.௧.௨. (௨) நீதி.௧.௨.௨. கலா.௧.௧. (௨) சங்.௧.௨. ரோ.௨.௨. ௨. நீமோ.௨.௨. மத்.௨. ௨. ௨. கொரி.௧.௧. எபே.௨. (௨) ௨. கொரி.௧.௧. கலா.௧.௧. உபா.௧.௨. (௨) எபே.௧.௧. கொலோ.௧.௧. ௧. தெச.௧.௧. ஆதி.௨.௨. (௨) ஆதி.௨.௨. ௧.௧. (௨) யாத்.௨.௨. (௨) யாத்.௨.௨. (௨) உபா.௧.௧. ரோ.௧.௨. ௨. நீமோ.௧.௧. (௨) யாத்.௨.௨. (௨) உபா.௧.௧. (௨) யாத்.௨.௨. (௨) யாத்.௨.௨. (௨) கலா.௧.௧. வெளி.௧.௨. பிலி.௧.௨. உபா.௧.௧. சங்.௧.௨. யூதா.௨. (௨) யாத்.௨.௨. யாக்.௧.௨. வெளி.௨.௨. ஹக்.௨.௨. பிலி.௧.௧. வேளி.௧.௧. ஆதி.௨.௨. சங்.௧.௨. பிலி.௧.௨.

உச ஆவிகளையும், புதிய உடன்படிக்கையின் மத்திய ஸ்தராகிய யேசுவையும், ஆபேலின் இரத்தத்திலும் அதிகநன்மைகளை அறிவித்துத் தெளிக்கப் பட்ட இரத்தத்தையுஞ் சேர்ந்திருக்கிறீர்கள்.— உடு வசனித் தவரைநீங்கள் அலட்சியம் பண்ணாதபடி சாவதானமாயிருங்கள். பூமண்டலத்தில் வசனித் தவனை அலட்சியம் பண்ணினவர்கள் தப்பாதிருந்தார்கள் எனில், பரமண்டலத்தில் வசனிக்கிறவரிடத்திற் பராமுகம் பண்ணினால் எப்படித்தப்பலாகும்.— அப்பொழுது அவருடைய சத்தத்தினால் பூமி அதிர்ந்தது: “இனி ஒருகாலத்திற் பூமியை மாத்திரமல்ல, வாணத்தையும் அதிரப்பண்ணுவேன்,” என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறீர்கள்.— இனி ஒருகாலத்திலென்பது, அசைவில்லாதவைகள் நிலத்திற்குக், சிருஷ்டிக்கப்பட்டவைகளாகிய அசைவுள்ளவஸ்துக்கள் நீக்கப்பட்டமென்பதைக் குறிக்கின்றது.— ஆதலால் அசைவில்லாத இராச்சியத்தை நாம் பெற்றுக்கொண்டிருக்க, பயத்தோடும் பத்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யத்தக்க சிருபையைப் உக பற்றிக்கொள்ளக்கடவோம்.— நம்முடைய தேவன் பட்சிக்கும் அக்கினி.

யக. அதிகாரம்.

க. சகோதர அன்பை விவரித்தல்: க. பலபலபோதத்தினால் சஞ்சலப்பட்டாதபடி எச்சரிக்கைப்படுத்தல்: டி. போதகருக்கமைந்திருப்பது கட்டமையென்று காட்டல்: உடு. மங்கலபிரார்த்தனையைச் சொல்லல்.

உ சகோதர நேசம் நிலத்திற்குக்கடவது.— நீங்கள் அந்நியரை உபசரிப்பதை மறவாதிருப்பீர்களாக: அதினால் சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்தார்கள்.— கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்கள் கூடக்கட்டப்பட்டவர்கள் போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்களை யுஞ்சரித்தோருக்கிறவர்களென்று அறிந்துபாடுபடுகிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.— விவாகமும் சரியானபடுக்கையும் யாவருக்குள்ளும் பொருந்தியவைகளென்று மதிக்கப்பட்டகடவன்: வேசைமார்க்கருக்கும் விபசாரிகளுக்குந் தேவன் நியாயத்தீர்ப்புக்கொடுப்பாரே.— நீங்கள் பொருளாசையில்லாமல் நடந்து, உங்களுக்குண்டானவைகள் போதுமென்றெண்ணக்கடவீர்கள்: அவர், “நான் ஒருபொழுதும் உன்னைப்பிரியவும், உன்னைக்கைவிடவும் மாட்டேன்,” என்று

சொல்லியிருக்கிறார்.— ஆதலால் கர்த்தரே எனக்குத்துணை, மனுஷன் எனக்குச்செய்யக்கூடியதைக்குறித்து நான் பயம்பட்டுடென்று நான் ஹைரியத்தோடு சொல்லலாம்.— தேவ வாக்கை எங்கள் குக்குப்போகித்து, உங்களை நடத்துகிறவர்களை நீங்கள் நினைந்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றக்கடவீர்கள்.— யேசுக்கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் ஒரே விதமாயிருக்கிறார்.— நீங்கள் பலவித தூதனமான போதனைகளினால் அலைபடாதிருப்பீர்களாக. போசன பதார்த்தங்களினால்ல, சிருபையினாலே மனதுஸ்கிரமாயிருப்பது உத்தமம்; அவைகளிற் பழகியிருக்கிறவர்கள் அவைகளினாலே பலனைடைந்ததில்லை.— நமக்குண்டான வேதிகையிலுள்ளவைகளை ஆவாசத்தில் ஆராதனை செய்கிறவர்கள் புசிக்கிறதற்கு அதிகாரமில்லை.— மகா ஆசாரியன் பாவபிராயச்சித்தஞ் செய்வதற்கு யிருக்கங்களின் இரத்தத்தைப் பரிசுத்தஸ்தானத்திற் கொண்டெருகிறபொழுது, அவைகளின் உடல்கள் பானயத்துக்குப்பற்றம்பே தகிக்கப்பட்டும்.— அவ்வண்ணமே யேசுவும் தமது இரத்தத்தினால் சனைகளைப் பரிசுத்தப்படுத்துவதற்கு, கரவாசனுக்குப்பற்றம்பே வேதனைப்பட்டார்.— ஆதலால் நாம் அவருடனே சிந்தையைச் சிக்கிறவர்களாகி, அவருடன் பானயத்துக்குப்பற்றம்பே புறப்படக்கடவோம்.— நமக்கு நிலையான கலசரம் இங்கேயில்லை, வருவதாகிய ஒன்றைத்தேடுகிறோம்.— மேலும் அவருடைய நாமத்தைத் துடிக்கிற உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை நாம் அவர் மூலமாக இடைவிடாமல் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.— நன்மையை உகையும், தானதருமத்தையுஞ்செய்ய மறவாதிருப்பீர்களாக: இவ்விதமான பலிகன்மேல் தேவன் மிகவும் பிரியமாயிருக்கிறார்.— உங்களை நடத்துகிறவர்கள் கணக்கு ஒப்பிக்கிறவர்களாய், உங்கள் ஆத்தமங்களைக்குறித்து விழித்திருக்கிறபடியால், அவர்கள் துக்கமாயல்ல, சந்தோஷமாய் அதைச்செய்யும்படிக்கு அவர்களுக்கு அமைத்து அடங்குவீர்களாக: அவர்கள் துக்கமாய் அப்படிச்செய்தால் உங்களுக்குப் பலன்வராது.— மேலும் நீங்கள் எங்கள் நிமித்தம் வேண்டிடல்படுகின்றனங்கள்: எல்லாவற்றிலும் நேர்மையாய் நடக்கவிரும்புகிற எங்களுக்கு நன்மணச்சாட்சி

(உச) யாத். உச. அ. க. பேதுரு. க. க. ஆதி. ச. ய. (உச) யாத். வக. ய. அ. ஆகா. உ. ச. (உஎ) சங். ல. உ. ச. மத். உ. ச. கி. உ. பேதுரு. க. ய. வெளி. உ. ச. க. (உக) யாத். உ. ச. ய. உ. பா. ச. உ. ச. சங். இ. ய. க. எசா. ச. ச. ய. இ. உ. தெச. க. அ. — (வக. அதிக. க.) ரோ. ய. உ. ய. க. தெச. ச. க. க. பேதுரு. க. உ. உ. உ. பேதுரு. க. எ. க. யோவா. க. ய. க. (உ) மத். உ. இ. க. ரோ. ய. உ. ய. க. தீமோ. க. க. க. பேதுரு. ச. க. ஆதி. ய. அ. க. (க) மத். உ. இ. க. ரோ. ய. உ. ய. க. கொலோ. உ. ச. அ. கொலோ. ச. ய. அ. க. பேதுரு. க. அ. (ச) க. கொரி. ச. க. கலா. இ. ய. க. உ. ச. எ. ய. இ. கொலோ. க. இ. க. வெளி. உ. உ. ய. இ. (இ) மத். க. உ. இ. க. ச. பிலி. ச. ய. க. ய. உ. க. தீமோ. ச. க. அ. ஆதி. உ. ய. ய. இ. உ. பா. க. க. அ. யோசு. க. இ. க. காளா. உ. ய. உ. சங். க. எ. உ. இ. (ச) சங். உ. எ. க. (அ) யோவா. அ. இ. அ. வெளி. க. ச. (க) எ. பே. ச. ய. க. கொலோ. உ. ச. அ. க. யோவா. ச. க. ரோ. ய. ச. ய. எ. கொலோ. உ. ய. ச. க. தீமோ. ச. க. (ய) க. கொரி. க. ய. க. (ய) யாத். உ. க. ய. ச. வேலி. ச. ய. க. ய. உ. உ. ச. எண். ய. க. க. (ய) யோவா. ய. க. ய. ய. அ. ப். எ. இ. அ. (ய) க. பேதுரு. ச. ய. ச. (ய) மீகா. உ. ய. பிலி. க. உ. ய. (ய) எ. பே. இ. உ. ய. க. பேதுரு. உ. இ. வேலி. எ. ய. உ. சங். இ. ய. ச. உ. க. ஒசி. ய. ச. உ. (ய) ரோ. ய. உ. ய. க. உ. கொரி. க. ய. உ. பிலி. ச. ய. அ. (ய) பிலி. உ. உ. க. தெச. இ. ய. உ. க. தீமோ. இ. ய. அ. எசேக். க. ய. எ. அ. ப். உ. ய. உ. எ. அ. (ய) ரோ. ய. இ. க. உ. எ. பே. ச. உ. ய. கொலோ. ச. ச. க. தெச. இ. உ. இ. உ. தெச. க. உ. அ. ப். உ. க. க. உ. கொரி. க. ய. உ. ,

யுக யுண்டென்று நிச்சயித்திருக்கிறோம்.—எவ்விதத் திலேயும் நான் அதிசீக்கிரமாய் உங்களுக்குத்திரும்பவும் கொடுக்கப்படும்படி வேண்டதல் செய்யவேண்டுமென்று, நான் அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.—நம்முடைய கர்த்தரும், ஆடுகளின் மகா மேய்ப்பருமாகிய யேசுவை நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினால் மரித்தோரினின்றி புறப்படப்பண்ணின சமாதா உகனத்தின் தேவன்,—நமது சித்தத்தை நிறைவேற்றுகிறதற்கேதுவாக, எவ்விதமான நற்கிரியைகளுக்கும் உங்களைச் சீர்பொருந்தப்பண்ணி, யேசுக்கிறிஸ்து மூலமாகத்தமது சமுகத்தில் அங்கிகரிக்கப்படத்தக்கவைகளை உங்களுக்குள்ளே நடப்பிக்கக்கடவர்; சதாகாலங்களிலும் அ

வருக்கே மகிமையுண்டாகக்கடவது. ஆமென்.—சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு இந் உத்தப்பத்திரத்தை எழுதினேன்: நீங்கள் இதிலுள்ள உபதேசத்தைச் சிந்தித்துக்கொள்ளும்படி உங்களைவேண்டுகிறேன்.—சகோதரனாகிய தீமோத்தே உகயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய்வந்தால் நான் அவனுடன் வந்து உங்களைக்காண்பேன்.—உங்களை நடத்து உசுகிறவர்களைவருக்கும், மற்றப்பரிசுத்தவான்களையாவருக்கும் வாழ்த்துதல் செய்யுங்கள். இத்தாலியா தேசத்தார் உங்களை வாழ்த்துதல் செய்கிறார்கள்.—கிருபை உங்களைவரோடும் இருக்கக்கடவது. ஆமென்.

(யுக) பிலே.உஉ. (உய) ரோ.யுடு.௩௩. க.தெச.டு.உ௩. அப்.உ.உச.௩௨. ரோ.ச.உடு. க.கொரி.சு.யச. உ.கொரி.சு.யச. கலா.க.க. கொலோ.உ.யஉ. க.தெச.க.க. க.பேதுரு.க.உக. ஏசா.ச.ய.யுக. எசேக்.௩௪.உ௩. யோவா.ய.யுக. யச. க.பேதுரு.உ.உடு. சக.க.யுக. (உக) உ.தெச.உ.ய௭. க.பேதுரு.டு.ய. பிலி.உ.யுக. கலா.க.டு. உ.தீமோ.ச.ய.ய. வெளி.க.சு. (உஉ) க.பேதுரு.டு.யஉ. (உ௩) க.தெச.௩.உ. க.தீமோ.சு.யஉ. (உடு) தீத்.௩.யுடு.

யாக்கோபு எழுதிய சாதாரண

நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: உ. துக்கத்திற்களிகூரல்: டி. பொறுமையுடன் தேவனை நோக்கிப் பிரார்த்திக்க வேண்டுமெனல்: கூ. செல்வரின் அகங்காரத்தைக்கண்டித்தல்: டி. தேவன் தீமைக்கல்ல, எல்லாநன்மைக்குங் காரணரென்று காட்டல்: உக. உண்மையுள்ளவர்களாயிருப்பது அவசியமென்றுணர்த்தல்.

தேவனுக்கும், கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவுக்கும் பணிவிடைக்காரனாகிய யாக்கோபு, சிதறுண்டிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல்செய்து எழுதிக்கொள்வது.—என் சகோதரரே, நீங்கள் வெருவிதமான சோதனைகளில் அகப்படும்தொழுது, உங்கள் விசுவாசத்தைச்சோதித்தல் பொறுமையை வினைவிக்குமென்றுணர்ந்து,—அதை ஒருவிசேஷமான சந்தோஷமென்றெண்ணிக்கொள்வீர்களாக.— நீங்கள் ஒன்றிலுங் குறைவுள்ளவர்களாயிராமல், சம்பூரணமுள்ளவர்களும், தேறினவர்களுமாகும்படி, பொறுமை சம்பூரணமானகிரியையைச் செய்யக்கடவது.—உங்களில் ஒருவன் ஞானத்திற்குறைவுடையவனாயிருந்தால், கடிந்துகொள்ளாமல் அதைச் சம்பூரணமாக யாவருக்கும் நந்தருளுந் தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளக்கடவன்; அப்பொழுது அவனுக்குக்கொடுக்கப்படும்.—அவன் அற்பமாயினுஞ்சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே வேண்டிக்கொள்ளக்கடவன். சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கொப்பாயிருக்கிறான்.—அப்படிப்பட்டமனுஷன் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெற்றுக்கொள்வேனென்று எண்ணுமலிருப்பானாக.—இருமனமுள்ளவன், தன் வழிகளெல்லாவற்றிலேயும் நிலையற்றவன்.—தாழ்வுடைய சகோதரன், தனது வாழ்விலும்,—வாழ்வுடையவன், புல்லின் பூவைப்போல வல ஒழிந்துபோகிறபடியால்—தனது தாழ்வுலுங்களிகூருவாராக: சூரியன், எரிகிற வெப்பத்தோ

டே உதயமாகிப்புல்லைத்தீக்க, அதின்பூவும் உதிரும், அதின் அழகியவடிவும் அழியும்: அப்படியே செல்வனுந் தன் நடைகளிலே வாடிப்போவான்.—சோதனையைச் சகிக்கிறமனுஷன்வாழ்வுடையவன்: இவன் பரிட்சிக்கப்பட்டபின்பு, கர்த்தர் தம்மில் அன்பாயிருக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின சீவகிரீடத்தைப்பெறுவான்.—தீமைக்குத் தூண்டிவிடப்படுகிறவனெல்லவனும், நான் தேவனால் தூண்டிவிடப்பட்டேனென்று சொல்லாதிருப்பானாக: தேவன் தீங்குகளினால் தூண்டிவிடப்படவும், எவ்வையுந் தூண்டிவிடவும் மாட்டார்.—அவனவன் தன் தன் சுயஇச்சையினாலே தூண்டி இழுக்கப்பட்டிச்சை சோதிக்கப்படுகிறான்.—இச்சையானது விக்கருப்பந்தரித்துப் பாவத்தைப் பிறப்பிக்கும்: பாவம் முற்றி மரணத்தைப் பிறப்பிக்கும்.—என்பிரிஷய சகோதரரே, நீங்கள் வஞ்சிக்கப்படாதிருங்கள்.—எந்த நல்ல ஈவும், எந்தச் சம்பூரணவரமும் உயரத்தினின்று ஒளிகளின் பிதாவினால் வருகின்றன, அவரிடத்தில் மாறுதலும் வேற்றுமையின் நிழலுஞ் சற்றுமில்லை.—தம்முடைய சிருஷ்டிகளில் நாம் ஒருவித முதற்பலன்களாவதற்கு அவர் தமது சித்தத்தின்படி சத்தியவாக்கியத்தினால் நம்மைச்செனிப்பித்தார்.—ஆதலால் என் பிரியசகோதரரே, யாவரும், கேட்கிறதற்குநீவரமும், பேசுகிறதற்குப்பொறுமையும், மனுஷருடையகோபந் தேவனுக்கேற்ற நீதியை நடப்பிக்கமாட்டாதாகையால்—கோபிக்கிறதற்குத்தாமதமுமாயிருக்கக்கடவர்கள்.—ஆதலால் என் தஅசுகிக்கிரியையையும், மிகுதியான தீங்குகளையும் நீங்கள் அகற்றி, பதிக்கப்பட்டதும் உங்கள் ஆத்துமங்களை இரட்சிக்கவல்லமையுள்ளதானவாக்கியத்தைச்சாந்தத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.—அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாமல் உவாக்கியத்தைக் கேட்கிறவர்களாய் மாந்திரமல்ல, அதின்படி நடக்கிறவர்களாய் இருப்பீர்களாக.—வாக்கியத்தின்படி நடவாமல் கேள்வியை உ

(க. அதி. க.) அப்.யெ.யெ. கலா.க.யெ. யூதா.க. தீ.க.க. அப்.உச.எ. உபா.கூ.உச. யோவா.எ.கூ. அப்.உ. டி. க.பேதுரு.க.உ. (உ) க.பேதுரு.க.சு. ரோ.டு.க. (க) மத்.டு.யெ. அப்.டு.சக. எபி.யெ.சு. க.பேதுரு.ச.யெ. யெ. (டு) க.இரா.கூ.யெ.யெ. நீதி.உ.க. மத்.எ.எ. மாந்.யெ.உச. ஊக்.யெ.கூ. யோவா.யெ.யெ. எரே.உகூ.உ. க.யோவா.டு.யெ.யெ. (சு) மாந்.யெ.உச. க.தீமோ.உ.அ. (ய) யோபு.யெ.உ. சங்.கூ.டு.சு. சங்.நூ.யெ. ஏசா.சு. க.கொரி.எ.கூ. க.பேதுரு.க.உச. க.யோவா.உ.யெ. (யெ) யோபு.டு.யெ. நீதி.கூ.யெ.யெ. எபி.யெ.டு. வெளி.கூ.யெ. க.கொரி.கூ.உ.உ. உ.தீமோ.ச.அ. க.பேதுரு.டு.ச. வெளி.உ.யெ. மத்.யெ.உ. (யெ) யோபு.யெ.கூ. சங்.யெ. யெ. ரோ.சு.உ.உ. (யெ) யோவா.கூ.உ. க.கொரி.ச.எ. எண்.உ.கூ. க.சாமு.யெ.உ. மல்.கூ. ரோ.யெ. உ. (யெ) யோவா.கூ.யெ. க.கொரி.ச.யெ. க.பேதுரு.க.உ. க.பே.க.யெ. எரே.உ.கூ. வெளி.யெ.ச. (யெ) பிர.டு.க. நீதி.யெ.யெ. பிர.எ.கூ. (உக) கொலோ.கூ.அ. க.பேதுரு.உ.உ. அப்.யெ.உச. ரோ.க.யெ. க.கொரி.யெ.உ. எபே.கூ.யெ. தீ.உ.யெ. எபி.உச. க.பேதுரு.க.கூ. (உஉ) மத்.எ.உ. ஊக்.சு.சு. ரோ.உ.யெ. க.யோவா.கூ.எ. (உக) ஊக்.சு.சு.எ.

மாத்திரமுடையவரையிருக்கிறவன், கண்ணாடியில் தன்சபாவமுதத்தைப்பார்க்கிற மனுஷனுக்கு உச கொப்பாயிருக்கிறான்.—அவன் தன்னைத்தானே பார்த்தும், அதை உட்கொண்டான் தான் இன்னவெனவிதமென்பதை மறந்துபோவான்.—விடுதலைக்கேதுவான சம்பூரணபிரமாணத்தில் உற்றுப்பார்த்து, அதில் நிலைத்திருக்கிறவன், மறக்கத்தக்க கேள்வியைமாத்திரமுடையவரையிராமற் கிரியையைச் செய்கிறவரையிருக்கிறபடியால், உச தன்கிரியையில் வாழ்வுடையவராவான்.—உங்களில் தன்னைத்தேவப்பதியுள்ளவனென்று எண்ணுகிற ஒருவன், தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை வஞ்சித்தால், இவனுடைய பத்தி உளவிரதாவாகும்.—அநாதபிள்ளைகளும் விதவைகளும்படுகிற உபத்திரவத்தில் அவர்களை விசாரித்து, உலகத்தால் அசுசிப்பட்டாமல் தன்னைக்காத்தலே, பிதாவாகிய தேவனுடைய சமூகத்தில் மாசில்லாத பரிசுத்தமானபத்தி.

உ. அதிகாரம்.

க. தரித்திரரை இகழ்வதற்குச் செல்வரைப்புகழ்வதற்காதவைகளைக்காட்டல்: யச. கட்டளைக்கமையாமல் விசுவாசிப்பதுவிரதாவெனக்காட்டல். பலனற்றவிசுவாசம்துவென்றும், பலனான விசுவாசம்துவென்றும் தெரிவித்தல்.

என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய யேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை, முகம்பார்த்தலோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.—பொன் மோதிரத்தையும், அலங்காரவஸ்திரத்தையுந்தரித்த ஒரு செல்வனும், அழுக்கான வஸ்திரத்தை உடுத்த ஒரு தரித்திரனும் உங்கள் சபையிற் பிரவேசிக்கும்பொழுது,—அலங்காரவஸ்திரத்தரித்தவனை நோக்கி, நீர் உத்தமமான இவ்விடத்தில் உட்காருமென்றும், தரித்திரனைப்பார்த்து, நீ அங்கே நில, அல்லது இங்கே என்பாதபீடத்தில் உட்காரென்றும் நீங்கள் சொன்னால்,—உங்களுக்குள்ளே புகைகம்பண்ணி, தூர்ச்சிந்தனையையுடைய நியாயாதிபதிகளானீர்களல்லவா.—என் பிரிய சகோதரரே, கேளுங்கள், விசுவாசத்திற் செல்வராகவும், தம்மில் அன்பாயிருக்கிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின இராச்சியத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவுந் தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரைத்தெரிந்துகொள்ளவில்லையா.—நீங்களோ தரித்திரரை அவமதிக்கிறீர்கள். செல்வரல்லவா உங்களை உபத்திரவப்படுத்துகிறீர்கள், அவர்களுல்லவா உங்களை நியாயாசனங்களுக்கு இழுக்கிறீர்கள்.—நீங்கள் தரிக்கப்பெற்ற அந்தமேன்

மையான நாமத்தை அவர்களல்லவா தூஷிக்கிறீர்கள்.—வேதத்தில், “உன்னைப்போலப்பிறனையும் நேசிப்பாயாக,” என்று சொல்லுகிற இராசரிகபிரமாணத்தை நீங்கள் நிரைவேற்றினால், நன்மை செய்கிறவர்களாவீர்கள்.—பட்சபாதஞ்செய்வீர்களேயானால் பாவத்தில் உட்பட்டு, நியாயப்பிரமாணத்தினால் கட்டளைமீனவர்களாகத்தீர்க்கப்படுவீர்கள்.—ஒருவன் நியாயப்பிரமாணம் எல்லாவற்றையுங்காத்தும் ஒருகட்டளையை மீறி நடந்தால், அவன் எல்லாவற்றிலேயுந் குற்றவாளி.—“விபசாரஞ்செய்யாயாக” என்று சொன்னவர், “கொலைசெய்யாயாக” என்று சொன்னார். ஆதலால் நீ விபசாரஞ்செய்யாமலிருந்து கொலைசெய்யாமலால் நீ கட்டளைமீறினவராவாய்.—நீங்கள், விடுதலைக்கேதுவான பிரமாணத்தின்படி நியாயத்தின்படி அடைகிறவர்களைப்போலப் பேசியுஞ் செய்துமிருப்பீர்களாக.—இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாமல் நியாயத்தின்புகுகொடுக்கப்படும், இரக்கம் நியாயத்தின்புகுமுன்பாக மகிழும்.—என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும் கிரியைகளில்லாதவனானால் அவனுக்கென்ன பலன்வரும்; விசுவாசம் அவனை இரட்சிக்குமா.—சகோதரரையினும், சகோதரிநியாயினும் வஸ்திரமில்லாதவர்களும், தின ஆகாரமில்லாதவர்களுமாயிருக்கும்பொழுது,—உங்களுக்களில் ஒருவன், அவர்கள் சரித்துக்குவேண்டியவைகளைக் கொடாமல், அவர்களுடனே, நீங்கள் சமாதானத்தோடே போய், குளிர்காய்ந்து, பசியாறுங்களென்று சொல்வதினால் என்னபலன்.—இவ்வண்ணமே விசுவாசமும், அதற்குக்கிரியையல்லாததிருந்தால், தனித்து மரித்ததாயிருக்கும்.—ஒருவன் வந்து, உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக்கிரியைகளுண்டு: உன்கிரியைகளில்லாமல் உன்விசுவாசத்தை எனக்குக்காண்பி, நான் என்விசுவாசத்தைஎன்கிரியைகளினால் உனக்குக்காண்பிக்கிறேனென்பான்.—தேவன் ஒருவருண்டென்று விசுவாசிக்குறாய்; நீ நன்றாய்ச்செய்கிறாய்: பிசாசுகளும்விசுவாசித்து நடுங்குகின்றன.—உணர்வற்ற மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் மரித்ததென்று அறிய விரும்புகிறாயா.—நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம், வேதிகை உயின்மேல் தன் புத்திரனாகிய ஈசாக்கைப்பலியிட்டபொழுது, கிரியைகளினால்ல்லவா நீதிமானாகப்பட்டான்.—விசுவாசம் அவன் கிரியைகளுடனேகூட முயற்சிசெய்து, அந்தக் கிரியைகளினாலே விசுவாசம்முடிவுபெற்றதென்று நீ கா

(உரு) உ.கொரி.கூ.யெ. யோவா.யெ.யெ. (உச) சங்.கச.யெ. க.பேதுரு.கூ.யெ. (உஎ) ஏசா.க.யெ.யெ. மத்.உரு.கச. ரோ.யெ.உ. க.யோவா.யெ.யெ.—(உ.அதி.உ.) க.கொரி.உ.யெ. லேவி.யெ.யெ. உபா.க.யெ. நீதி.உச.உச. மத்.உச. யூதா.யெ. (யூ) யோவா.எசு.யெ. க.கொரி.க.உச.உச. லூக்.யெ.உச. க.தீமோ.கூ.யெ. வெளி.உ.க. யாத்.உச. க.சாமு.உ.கூ.யெ. நீதி.யெ.யெ. மத்.ரு.கூ. லூக்.க.உச. க.கொரி.உ.க. உதீமோ.ச.யெ. (சு) க.கொரி.யெ.உச. அப்.யெ.யெ. (அ) லேவி.யெ.யெ. மத்.உச.கூ. ரோ.யெ.யெ. கலா.யெ.யெ. (ய) உபா.உச.உச. மத்.ரு.யெ. கலா.கூ.யெ. (யக) யாத்.உச.யெ.யெ. (யக) யோபு.உச.சு. நீதி.உச.யெ. மத்.கூ.யெ. மத்.யெ.யெ. மத்.உச.சு.சு. க.யோவா.ச.யெ.யெ. (யச) மத்.எ.உச. (யரு) லூக்.கூ.யெ. (யசு) க.யோவா.கூ.யெ. (யஅ) மத்.யெ.உச. மாற்.க.உச. லூக்.சு.சு. அப்.யெ.யெ. (உக) ஆதி.உச.கூ.யெ. (உஉ) எபி.யெ.யெ.

உக ணலாகும்.—“ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியென்றெண்ணப்பட்டது,” என்கிற வேதவாக்கியம் நிறைவேறலாயிற்று; அவன் தேவனுடைய சிநேகனென உச னப்பட்டான்.—ஆதலால் ஒரு மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலும் நீதிமானென்றெண்ணப்படுவதைக் கண்டிருக்கிறீர்கள்.—மேலும் இராகாப்பென்னும் வேசை தூதர்களை ஏற்றுக்கொண்டு, வேறுவழியாய் அவர்களை அனுப்பிவிட்டபொழுது, கிரியைகளினால் உக லல்லவா நீதியுள்ளவனாக்கப்பட்டான்.—ஆதலால், ஆவியில்லாமல் சரீரம் சாவுக்குட்பட்டதாயிருப்பதுபோல், கிரியையில்லாமல் விசுவாசம் மரித்ததாயிருக்கின்றது.

க. அதிகாரம்.

க. பிறரைக் குற்றவாளிகளாகத் தீர்க்காமல் நாளைப் பேணுவது அவசியமெனக்காட்டல்: யெ. ஞானவான்கள் முன்சொல்லியதோஷியில்லாதவர்களென்று தெரிவித்தல்.

என் சகோதரரே, அதிக தண்டனை அடைவோமென்றறிந்து, உங்களில் அநேகர்போதகராயிருக்கத்தகாது.—நாம் அனைவரும் பலவிதமாக இடறுண்கிறோம். மொழி தவறாமலிருக்கிறவனே சம்பூரணமுள்ளவனாகி, சரீரமனைத்தையும் அடக்கிக்கொள்ளுகிறவனாயிருக்கிறான்.—குதிரைகளைப்பாருங்கள், அவைகள் நமக்குக் கிழ்ப்படியும்படியவாயிற் கவினங்களையிட்டு, அவைகளின் முழுச்சரீரத்தையும் நடத்துகிறோம்.—கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகாபெரியவைகளாயிருந்தும், கடிகாற்று அடித்தாலும், அவைகளை ஒட்டுகிறவன் மிகவுஞ் சிறிய சக்கானாலே தன் இஷ்டப்படியே எவ்விடத்திலுந் திருப்புவான்.—அப்படியே நாவானதும், சிறிய அவயவமாயினும், பெரிய அமளிபண்ணும். பாருங்கள், சிறுநெருப்பு எவ்வளவு பெரிய ஒரு காட்டைக்கொளுத்தும்.—நாவே அக்கினி, அதுவே பாவம் நிறைந்த உலகம்: ஆகையால் நம்முடைய அவயவங்களுக்குள்ளிருக்கிற நாவு முழுச்சரீரத்தையும் கறைப்படுத்திச் சென்னசக்கரத்தைக் கொளுத்துகின்றது; தானே நரகத்தினுள் கொளுத்தப்படுகின்றது.—எந்தக்காட்டுமிருகங்களையும், பறவைகளையும், ஊர்வனவற்றையும், நீரில் வாழ்வனவற்றையும் வசமாக்கலாம், அப்படியே மனுஷரால் வசமாக்கப்பட்டன.—நாவையோ எந்த மனுஷனும் வசப்படுத்தமாட்டான்; அது அடங்காததீங்கு, சாவுக்கேற்ற விஷத்தினால் நிறைந்திருக்கின்றது.—அதிஞாற் பிதாவாகிய தேவனை துதிக்கிறீ

றீ; தேவசாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷரை அதிஞாற் சபிக்கிறீர்.—ஆசீர்வதித்த மனுஷர் சபித்தலும் ஒரேவாயினின்று புறப்படுகின்றன. என் சகோதரரே, இப்படியிருப்பது தகாது.—நீருற்றின் ஒரே கண்ணிலிருந்து இனிமை லையும் கசப்புமுள்ள நீர் சுரக்குமா.—என் சகோதரரே, அத்திராஞ்சித்விருட்சப்பழங்கனையும், திராட்சக்கொடி அத்திப்பழங்கனையும் தருமா; அதுபோல், எந்த நீருற்றின் கண்ணிலும் உவர்ப்பும் இனிதுமான நீர் சுரக்கமாட்டாது.—உங்களில் உக ணர்வுள்ளவனும், ஞானவானுமாயிருக்கிறவனெவனோ, அவன் ஞானத்துக்குரிய தன் கிரியைகளைச் சாந்தத்தோடே நல்லகடக்கையினுள் காட்டக்கடவன்.—உங்கள் இருதயத்திற் கசப்பான லைவராக்கியத்தையும், விரோதத்தையும் வைத்துக் கொண்டால், நீங்கள் மேன்மைபாராட்டாமலும், சத்தியத்துக்கு விரோதமாய்ப் பொய்யைச் சொல்லாமலும் இருப்பீர்களாக.—இது உயரத்தினின்று வந்த ஞானமல்ல, இது இப்பிரபஞ்சத்துக்கும், சுகபோகத்துக்கும், பேய்க்கும் ஏற்றதாயிருக்கின்றது.—வைராக்கியமும் விரோதமுமெவ்வேயோ, லை அங்கே கலகமும், சகலவிதமான தூர்க்கிரியையுமுண்டே.—உயரத்தினின்றும் ஞானமோ முதல்வாவது சுத்தமும், பின்பு சமாதானமும், சாந்தமும், பொறுமையுமுள்ளதும், இரக்கத்தினாலும் கற்கனிகளினாலும் நிறைந்ததும், பட்சபாதமுங்கபடமுயில்லாததுமாயிருக்கின்றது.—சமாதானத்தையுடையிருக்கிறவர்களால் நீதியாகிய கனிவின்விதை சமாதானத்தோடே விதைக்கப்படுகின்றது.

ச. அதிகாரம்.

க. யுத்தம், பொருளாசை, பகை, அகங்காரம் இவைகளைக் கடித்தல்: யெ. புறங்கூறலை விலக்கல்: உடவாந்தம், தீர்க்காயுள் இவைகளைக் குறித்த மேன்மைபாராட்டுவது முறைமையல்லவென்று காட்டல்.

உங்களுக்குள்ளே யுத்தங்களும், கலகங்களும் எதிலால் வருகின்றன; உங்கள் அவயவங்களிற் போராடுகிற சிற்றின்ப ஆசையினால் வரா.—நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை: நீங்கள் கொலைசெய்து வைராக்கியமுள்ளவர்களாயிருந்தும் பெற்றுக்கொள்ளவில்லை: நீங்கள் கலகமும், யுத்தமும் பண்ணியும் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினால் உங்களுக்குள்ளும் உண்டாயிருக்கவில்லை.—உங்கள் இச்சைகளுக்கேற்றதாகச் செவ்வழிக்கும்படி, தர்க்குணராய் விண்ணப்பம் பண்ணுகிறபடியால், நீங்கள் விண்ணப்பம் பண்ணியும் பெற்றுக்கொள்

(உக) ஆதி. யெ. ரோ. ச. க. கலா. க. க. உ. நாளா. உ. யெ. ஏ. சா. ச. க. அ. (உரு) யோ. ச. உ. க. எ. பி. யெ. க. க. — (க. அதிக.) மத். உ. க. அ. யெ. ரோ. உ. உ. யெ. உ. க. க. பே. து. ரு. க. லூ. க். க. க. எ. (உ) க. இரா. அ. ச. க. உ. நாளா. க. க. க. நீதி. உ. உ. க. பிர. எ. உ. யெ. க. யோவா. க. அ. சங். க. ச. யெ. க. பே. து. ரு. க. யெ. மத். யெ. உ. க. எ. (க) சங். க. உ. க. (ரு) நீதி. உ. உ. யெ. சங். யெ. க. (க) நீதி. யெ. உ. எ. மத். யெ. யெ. க. யெ. யெ. மார். எ. யெ. உ. யெ. உ. க. (அ) சங். ரா. ச. யெ. க. (க) ஆதி. க. உ. க. (யெ) கலா. க. ச. (யெ) ரோ. யெ. யெ. ரோ. உ. யெ. உ. க. (யெ) பி. வி. க. யெ. யூ. தா. யெ. (யெ) க. கொரி. க. க. கலா. ரு. உ. யெ. (யெ) க. கொரி. உ. க. எ. ரோ. யெ. க. க. பே. து. ரு. க. உ. க. க. யோவா. க. யெ. (யெ) நீதி. யெ. க. யெ. ஒ. சி. யெ. உ. மத். ரு. க. பி. வி. க. யெ. யெ. யெ. — (ச. அதிக. க.) வச. க. ரோ. எ. உ. க. கலா. ரு. யெ. க. பே. து. ரு. உ. யெ. க. (க) யோபு. உ. க. சங். யெ. யெ. க. நீதி. க. உ. யெ. ஏ. சா. க. யெ. ரோ. யெ. க. யெ. க. மீ. கா. க. ச. ச. க. எ. யெ. க. சங். க. ச. யெ. க. யோவா. க. உ. க.

விலை.-ஆ, விபசாரரே, விபசாரிகளே, உலககேசம், தேவனை விரோதிக்கிற பகையென்று நீங்கள் அறியீர்களா, ஆதலால் உலககேசனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைகளுகிறான்.-நமஸ்யிடத்தில் வாசமாயிருக்கிற ஆவி பொருமைக்கேதவாக இச்சிக்கிறதென்று வேதவாக்கியம் வீணாகச்சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா.-அவர்தயையை அதிகரிக்கப்பண்ணுகிறாரே. ஆதலால் அவர் "அகந்தையுள்ளவர்களைத் தேவன் விரோதித்து, தாழ்ந்த சிந்தையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார்," என்று சொல்லியிருக்கிறார்.-ஆதலால் நீங்கள் தேவனுக்கு அமைந்திருக்கக்கடவீர்கள். பிசாசுக்கெதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஒழிப்போவான்.-தேவனிடத்திற் செருவர்கள், அப்பொழுது அவரும் உங்களிடத்திற்செருவார். பாலிகளே, உங்களைக்களைச் சுத்தப்படுத்துங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைச் சுத்திகரிக்கக்கடவீர்கள்.-நீங்கள் துயரப்பட்டு, துக்கித்து, அழுங்கள்: உங்கள் நகைப்புத்துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் விசனமாகவும் மாறக்கடவன.-கர்த்தரின் சமூகத்தில் தாழ்வுகள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.-சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசாதிருப்பீர்களா. சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன், நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகப்பேசி, நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்: நீ நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல் அதற்கு நியாயாதிபதியாயெயிருப்பாய்.-நியாயப்பிரமாணத்தைக்கட்டளையிடுகிறவர்களுக்கே: அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லமையுள்ளவர்கள்: பிறன்மேற்குற்றஞ்சார்த்து துறந்தருகீ ஆர்.-நாங்கள் இன்றைக்கு, அல்ல நாளைக்கு இன்ன இன்ன நகரத்துக்குப்போய், அங்கே ஒருவருஷத்தங்கி, வியாபாரம்பண்ணி, ஆதாயம் பெறுவோமென்கிறவர்களே, கேளுங்கள்.-நாளைக்குச் சம்பவிப்பதை அறியீர்களே. உங்களேவென்கின்ற; சொற்பகாலந்தோன்றிப் பின்பு அகன்றுபோகிறபுகை.-ஆதலால் நாங்கள் உயிரோடிருக்க ஆண்டவருக்குச் சித்தமானால் இதையாகிலும் அதையாகிலுஞ் செய்வோமென்று சொல்வது உங்களுக்குத்தகும்.-இப்பொழுது நீங்கள் உங்கள் வீம்பானவாக்குகளிற்

பெருமைபாராட்டுகிறீர்கள்: இவ்வீதப்பெருமை பாராட்டெல்லாந்தீமை.-ஆகையால் ஒருவன் யெந்நன்மைசெய்ய அறிந்திருந்தும் அதைச்செய்யாவிட்டால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

ரு. அதிகாரம்.

க. தீமையானசெல்வரைப்பயமுறுத்துகிறது தகுதியென்று சொல்லல்: எ. தேவபந்தர் துக்கத்தைப் பொறுமையுடன் சகிப்பதுகடமையென்று காட்டல்: ஐக. எளிதில் ஆணையிடுவது உத்தமமல்லவென்று விலக்கல்: ஐக. வருத்தமடையுஞ்சமயத்திற் பிரார்த்திக்கும்படி கட்டளையிடல்: ஐக. தவறின சகோதரனைச்சீர்ப்படுத்துவது நற்கிரியையென்று காட்டல்.

ஐசுவரியவாண்களே, கேளுங்கள், உங்களுக்கு நேரிடுகிற ஆபத்துக்களினிமித்தம் அலறி அழுங்கள்.-உங்கள் சம்பத்து அழிந்துபோயிற்று, உங்கள் வஸ்திரங்களைப்பொட்டரித்தது.-உங்கள் பொன்வெள்ளிகளும் கறைபிடித்தது; அவைகளிலுள்ள கறை உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாகி, அக்கினிபோல் உங்கள் மாமிசத்தைப் பட்சிக்கும். நீங்கள் கடைசிராட்களிலே பொக்கிஷத்தைச்சேர்த்தீர்கள்.-கேளுங்கள், உங்கள் வயல்களை அறுத்த வேலையாட்களுக்குக்கொடாமல், நீங்கள் அநியாயமாய் வைத்துக்கொண்டகூலியெயிடுகின்றது: அறுப்புக்காரரிட ஓலம் சேலுபதியாகிய கர்த்தாவின் செவிக்கேறிற்று.-பூமியிலே நீங்கள் சம்பிரமமும் சிற்றின்பமுமாய்ச்சீவித்தீர்கள்; சங்காரநானுக்காக உங்கள் இருதயங்களைப் புஷ்டியாக்கினீர்கள்.-உங்களை எதிர்க்காத நீதிமானைக் குற்றவாளியாய்த்தீர்த்துக் கொலைசெய்தீர்கள்.-ஆதலால் சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். பாருங்கள், பயிர்செய்கிறவன் பூமியின் விசையேறப்பெற்ற பலனை அபேதப்பீத்து, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும் நீடியபொறுமையாய்க்காத்திருக்கிறான்.-நீங்களும் பொறுமையாயிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவீர்களாக; கர்த்தரின் வருகை சமீபிக்கின்றது.-சகோதரரே, நீங்கள் தண்டனைத்தீர்ப்புக்குட்படாதபடி, ஒருவருக்கொருவர் விரோதமாய்முறையிடாதிருங்கள்: பாருங்கள், நியாயாதிபதி வாசற்படியிலேநிற்கிறார்.-என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்திலே பேசினதீர்க்கதரிசிகளை உபத்திரவத்துக்கும், பொறுமைக்குத் திருஷ்டாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்

(ச) சங். எக். உ. எ. க. யோவா. உ. யெ. யோவா. யெ. யெ. கலா. க. யெ. (இ) ஆதி. க. இ. என். யெ. உ. க. நீதி. உ. க. யெ. (ஈ) யோபு. உ. உ. க. சங். எக். உ. க. நீதி. க. க. மத். உ. க. யெ. ஓக். க. இ. உ. ஓக். யெ. யெ. க. யெ. துரு. இ. (எ) எபே. ச. உ. எ. எபே. க. யெ. க. யெ. துரு. இ. க. (அ) உ. க. யெ. யெ. எ. ச. க. யெ. க. யெ. துரு. க. உ. க. யோவா. க. க. (ஆ) மத். இ. ச. (ஐ) யோபு. உ. உ. க. மத். உ. க. யெ. ஓக். யெ. யெ. க. யெ. துரு. இ. க. (யெ) எபே. ச. க. க. யெ. துரு. உ. உ. மத். எ. க. ஓக். க. க. ரோ. உ. க. க. கொரி. ச. இ. (யெ) மத். யெ. உ. ரோ. யெ. ச. யெ. (யெ) நீதி. உ. எ. க. ஓக். யெ. யெ. (யெ) யோபு. எ. எ. சங். எக். க. யெ. துரு. க. உ. க. யோவா. உ. யெ. (யெ) அப். யெ. உ. க. கொரி. ச. யெ. எபி. க. க. (யெ) க. கொரி. இ. க. (யெ) ஓக். யெ. உ. யோவா. க. ச. யோவா. யெ. உ. ரோ. க. உ. யெ. உ. க. ரோ. உ. யெ. யெ. (இ) ஆதி. க. நீதி. யெ. உ. ஓக். க. உ. க. தீமோ. க. க. (உ) யோபு. யெ. உ. மத். க. உ. (க) ரோ. உ. க. (ச) லேவி. யெ. யெ. யோபு. உ. யெ. யெ. எரே. உ. யெ. மல். க. இ. உபா. உ. யெ. (இ) யோபு. உ. க. யெ. ஆமோ. க. ச. ஓக். யெ. யெ. க. தீமோ. இ. க. (எ) உபா. யெ. யெ. எரே. இ. உ. ஒசி. க. க. யோவே. உ. உ. ச. க. யெ. (அ) பிலி. ச. இ. எபி. யெ. உ. க. க. யெ. துரு. ச. எ. (க) மத். உ. ச. க. க. கொரி. ச. இ. (யெ) மத். இ. யெ. எபி. யெ. க. க. இ.

யக கள்.—கேளுங்கள், பொறுமையா யிருக்கிறவர் களை நாம் வாழ்வுடையவர்களென்கிறோம். யோ பின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்ட டிருப்பீர்கள், கர்த்தர் மிகுந்த உருக்கமும் இ ரக்கமுமுள்ளவரா யிருக்கிறாரென்று கர்த்தர் யெ செய்த முடிவையும் அறிந்தீர்கள்.—எல்லாவற்றி லும் விசேஷமாய் என்சுகோதரரே, வானத்தைக் கொண்டாயினும், பூமியைக்கொண்டாயினும், வேறெந்த ஆணையைக்கொண்டாயினும் எவ்வி தத்திலுஞ் சத்தியம் பண்ணலாகாது: நீங்கள் தண்ட னைத் தீர்ப்புக்குட்படாதபடி உள்ளதையுள்ள தென்றும், இல்லதை இல்லதென்றுஞ் சொல்லக் யக கடவீர்கள்.—உங்களில் ஒருவன் துன்பப்பட் டால் பிரார்த்தனைபண்ணக்கடவன். ஒருவன் ம கிழ்ச்சியாயிருந்தால் சங்கீதங்களைப் பாடக்கட யிச வன்.—உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் முதியோரைவரவழைப்பானா க; அவர்கள் கர்த்தருடையநாமத்தினால் அவ னுக்கு எண்ணெயைப்பூசி, அவன் நிமித்தம் பி யெ ரார்த்தனை பண்ணக்கடவர்கள்.—அப்பொழுது விசுவாசமுள்ள பிரார்த்தனை அவனை இரட்சிக்

கும், கர்த்தர் பினியாளியை எழுப்புவார்; அவன் பாவங்கள் செய்தவனனால் அவை அவனுக்கு மன்னிக்கப்படும்.—நீங்கள் சொஸ்தமாகும் யக படி உங்களுங்கள் குற்றங்களை ஒருவருக்கொ ருவர் அறிக்கையிட்டு, ஒருவரினிமித்தம் ஒருவர் பிரார்த்தனைபண்ணுவீர்களாக. நீதிமான் செய்யும் உண்மையான பிரார்த்தனை மிகவும் சித்திபெறும்.— இலீசா நம்மைப்போலப் பாடு அனுபவிக்கிற ம யெ னுஷ்டையிருந்தும், மழைபெய்யாதபடி உறுதி யாய்ப்பிரார்த்தனைபண்ணினான்: அப்பொழுது மூன்று வருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழைபெய்யவில்லை.—திரும்பவும் பிரார்த்தனை யக பண்ணினான், அப்பொழுது பூமி தன்பலனைக் கொடுக்கத்தக்கதாகவானம் மழையைத்தந்தது.—ச யக கோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட் டுவிடிகித்தவறிப்போகும்பொழுது, மற்றொருவ ன் அவனை மனந்திருப்பினால்,—தவறிப்போய் உ யருக்கும் வழியினின்றும் பாலியானவனை மனந் திருப்புகிறவன், ஒரு ஆத்துமாவை மரணத்துக் குத்தப்புவீத்து, மிகுந்த பாவங்களை மறைப்பா னென்று அவன் அறியக்கடவன்.

(யக) சங்.கச.யெ. மத்.இ.ய.யக. யோபு.க.உக.உஉ. யோவா.சஉ.யெ. எண்.யச.யெ. சங்.ாக.அ. (யெ) மத்.இ.கச. (யக) எபே.இ.யக. கொலோ.க.யக. (யச) மாற்.ச.யக. மாற்.யக.யஅ. (யெ) ஏசா.கக.உச. மத்.க.உ. (யக) ஆதி. உய.யஅ.எண்.யக.உ. உபா.க.யஅ.யக.உய.யோச.ய.யெ. க.சாமு.யெ.யஅ. க.இரா.யக.ச. உ.இரா.ச.கக.உ.இ.சா. யக.யெ.உய. உ.இரா.உய.உ.ச. சங்.ய.யெ. சங்.கச.யெ. சங்.ாசரு.யஅ. நீதி.யெ.உக. நீதி.உஅ.க. யோவா.க.கச. க.யோவா.க.உஉ. (யெ) அப்.யச.யெ. க.இரா.யெ.க. லாக்.ச.உரு. (யஅ) க.இரா.யஅ.சஉ.சரு. (யக) மத்.யஅ.யகி. (உய)ரோ.யக.யக. க.கொரி.க.உஉ. க.தீமோ.ச.யக. நீதி.ய.யெ. க.பேதுரு.ச.அ.

பேதுரு எழுதியசாதாரண

முதலாம் நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: கூ. கிருபையினியித்தந் தேவனைத் துதித்தல். தீர்க்கதரிசிகள் இரட்சிப்பைக்குறித்து ஆராய்ந்தார்களென்பதைக் காட்டல்: யகூ. தேவனுடைய அழியாத வாக்கியத்தின்படி நடக்கிறதற்கு விசுவாசிகள் வேண்டல்.

பிதாவாகிய தேவன் முன்னறிந்தபடி, ஆவியானவர் செய்யும் பரிசுத்தத்தினாலே கீழ்ப்படிதலுக்கும், யேசுக்கிறிஸ்துவின் இரத்தந் தெளிக்கப்படுவதற்குந் தெரிந்துகொள்ளப்பட்டு, -பொந்து, கலாத்தியா, கப்பதோகியா, ஆசியா, பித்தினியா தேசங்களிற் சிதறியிருக்கிற அந்நியருக்கு, யேசுக்கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதிக்கொள்வது: கிருபையுஞ் சமாதானமும் உங்களுக்குப் பெருக்கடவன.—
 கூ. நம்முடைய கர்த்தரான யேசுக்கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம், அவர், தமது பரிபூரண இரக்கத்தின்படியே யேசுக்கிறிஸ்து மரித்தோரினின்று உயிர்த்தெழுதலைக் கொண்டு, —அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய ஒருசுதந்தரத்தைக்குறித்துச் சீவனுள்ள நம்பிக்கைக்கு நம்மைப் புதிதாகச் செனிப்பித்தார்.—கடைசிக்காலத்தில் வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்புக்கு விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினும் காக்கப்பட்டிருக்கிற உங்கன்நிமித்தம் அந்தச் சுதந்தரம் பரமண்டலத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.—
 கூ. இத்தகானீங்கள் இப்பொழுது, அவசியமுண்டானால், சொற்பகாலம் பலசோதனைகளில் துக்கப்பட்டாலும் மிகவுங்களிகூருங்கள்.—இப்படி அக்கினியினாலே புடமிடப்பட்டும், அழிந்துபோகிற பொன்னிப்பார்க்கிலும் அதிக அருமையான உங்கள் விசுவாசத்தின் பரிட்சையே யேசுக்கிறிஸ்து வெளிப்படும்பொழுது புகழும், கனமும், மகிமையுமுண்டாகக் காணப்படும்.—நீங்கள் அவரைக்காணுகிறீருந்தும், அவரில் அன்பாயிருக்கிறீர்

கள்; இப்பொழுது அவரைத்தரிசியாமலிருந்தும், அவரில் விசுவாசம் வைத்து, வசனிக்கமுடியாததும், பூரணமகிமையுள்ளதுமாகிய சந்தோஷத்தினாலே களிகூர்ந்து, —உங்கள் விசுவாசத்தின்பலமாகிய ஆத்தம இரட்சிப்பை அடைகிறீர்கள்.—உங்களுக்குக்கிடைத்த இந்தக் கிருபையைக்குறித்து முன்னுரைத்தவர்களாகிய தீர்க்கதரிசிகள், தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், —கிறிஸ்துவின் உபத்திரவத்தையும் அவைகளின்பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபொழுது, எதையும் எவ்விதகாலத்தையும் குறித்திருக்கிறாரென்று உசாவி, —இந்த இரட்சிப்பைக்குறித்து மிகவும் உட ஆராய்ந்துபார்த்தார்கள், அவர்கள் தங்கள் நிமித்தமல்ல, நமது நிமித்தமாகவே இவைகளைத்தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; இந்தவிசேஷங்கள், வானத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியைக்கொண்டு உங்களுக்குச் சவிசேஷத்தைப்பிரசித்தப்படுத்தி வந்தவர்களால் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டுவருகின்றன. தேவதூதர் இவைகளுக்குள் குனிந்துபார்க்க மிகவும் விரும்புகிறார்கள்.—ஆதலால் நீங்கள் உங்கள் மனதில் அரைக்கச் யகூசுக்கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாகி, யேசுக்கிறிஸ்துவெளிப்படும்பொழுது, உங்களுக்குக் கொண்டுவரப்படும் கிருபையின்மேல் முடிவுபரியந்தம் பூரண நம்பிக்கையை வைப்பீர்களாக.—அன்றியும் முற்காலத்தில் உங்கன் அஞ்ஞானத்திலே நடந்ததூராசைகளுக்கொத்தரூபத்தைக்கொண்டிராமல், உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, —நீங்களுங்கட்கு டுடனாகக் கமைகிற பிள்ளைகளுக்கேற்ற உங்கள் நடைகளைவாவற்றிலேயும் பரிசுத்தராய் நடக்கக்கடவீர்கள்.—“நான் பரிசுத்தர்; ஆதலால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்,” என்று எழுதியிருக்கின்றதே.—அன்றியும் முகம்பாராமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயத்தீர்ப்புச்செய்

(க. அதி. க.) எபே.க.ச. ரோ.அ.உ.க. உ.தெச.உ.யகூ. எபி.ய.உ.உ. (உ) யோவா.எ.கூ. அப்.உ.கூ.ய. யாக்.க. க. ரோ.க.எ. உ.பேதுரு.க.உ. யூதா.உ. (கூ) உ.கொரி.க.கூ. எபே.க.கூ. தீத்.கூ. க.கொரி.யி.உ.ய. க.தெச.ச.ய்.ச. (ச) யோவா.கூ.கூ. யாக்.க.ய்.அ. அதி.கூ.ச. (கூ) கொலோ.க.ச. உ.தீமோ.ச.அ. யோவா.ய.உ.அ.உ.க. யூதா.க. (கூ) மத்.கூ.ய.உ. ரோ.ய.உ.ய.உ. உ.கொரி.கூ.ய. உ.கொரி.ச.ய்.அ. யாக்.க.உ. (எ) யாக்.க.கூ.ய.உ. யோப.உ.கூ.ய. சங்.கூ.ய. நீதி.ய.எ.கூ. ஏசா.ச.அ.ய. சக.யகூ.க. க.கொரி.கூ.யகூ.ரோ.உ.எ.ய. க.கொரி.ச.கூ. உ.தெச.க.எ—ய.உ. (அ) க.யோவா.ச.உ.ய. யோவா.உ.ய.உ.க. உ.கொரி.கூ.க. எபி.ய.க.உ.எ. (கூ) ரோ.கூ.உ.உ. (ய) உ.பேதுரு.க.உ.க. (யக) சங்.உ.உ.க. ஏசா.கூ.கூ., தானி.கூ.உ.கூ. லூக்.உ.ச.உ.கூ.ச.ச.ச. யோவா.ய.உ.கூ. அப்.உ.கூ.உ.உ.கூ. (ய) ஆதி.சகூ. ய.தானி.உ.ச.ச. ஆகா.உ.எ. சக.கூ.ய.உ. லூக்.ய.உ.ச. தானி.கூ.உ.ச. எபி.ய.க.யகூ.கூ.ய. அப்.உ.ச. யாத்.உ.கூ.உ.ய. தானி.அ.யகூ. எபே.கூ.யக. (யக) லூக்.ய.உ.கூ. எபே.ச.ய.ச. லூக்.உ.கூ.ச. ரோ.யகூ.யக. க.தெச.கூ.ச.அ. லூக்.ய.எ.கூ.ய. க.கொரி.க.எ. உ.தெச.க.ச. (யச) ரோ.ய.உ.உ. அப்.ய.எ.கூ.ய. க.தெச.ச.கூ. (யகூ) லூக்.க.எ.கூ. உ.கொரி.எ.க. க.தெச.ச.கூ.ச.எ. எபி.ய.உ.ய.ச. உ.பேதுரு.கூ.யக. (யச) லேவி.யக.ச.ச. (யஎ) உபா.ய.ய.எ. அப்.ய.கூ.ச.ரோ.உ.யக. உ.கொரி.எ.க. எபி.ய.உ.உ.அ. உ.கொரி.கூ.க. எபி.யக.யக.

யும் பிதாவிடத்தில் நீங்கள் பிரார்த்தனைபண்ணு கிறபடியால், நீங்கள் இங்கே தங்குமளவும் உங் கள் காலத்தையும் பயத்தோடே கழியுங்கள்.— யெ நீங்கள் உங்களுமுன்னோர் பாரம்பரையாய்ப் பெற்ற அபத்தமான நடத்தையினின்று, அழியும் வஸ்துக்களாகிய பொன் வெள்ளிகளினாலல்ல,— யெ குற்றமும்மாசுமில்லாதஆட்டுக்குட்டியைப்போ ன்ற சிறில்து வின் விஸமதிக்கிறதற்கரியஇரத் தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக் உய சிறீர்களே.—அவர் உலகந்தோற்றுமுன் குறிக்கப் பட்டார், தமதுமூலமாய் தேவனில் விசுவா சமாயிருக்கிற உங்களை நியத்தம் இரத்தக்கடைசிக் உக காலங்களில் வெளிப்பட்டார்.—உங்கள் விசுவா சமும் நம்பிக்கையுந் தேவன் மேலிருக்கும்ப டி, தேவன்அவரைமரித்தோரினின்றுஎழுப்பி, உஉ அவருக்கு மகிமையைக்கொடுத்தார்;—ஆதலால் நீங்கள் கபடமில்லாதசகோதரநேசத்தை அடை யும்படி ஆவியினாலே சத்தியத்துக்கமைந்து, உங் கள் ஆத்தமங்களைச் சுத்தமாக்கினபடியினால், சுத்த இருதயத்தோடே திடமாக ஒருவரில் ஒரு வர் அன்பாயிருப்பீர்களாக.—அழிவுள்ள வித்தி னாலெல்ல, என்னைக்கும் நிற்கிற சேவனுள்ள தேவனுடைய வாக்காகிய அழிவில்லாதவித் தினாலே மறுபடியுந் செனிப்பிக்கப்பட்டீர்க ளே.—மாயிசமெல்லாம் புல்லுக்குச்சமானம், ம னுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவுக் கொப்பாகும். புல் உலரும், அதின் பூவும் உதி உடு நும்:—சு ர த் த ரு டை ய வாக்கோ என்னைக்கும் நிற்கும். இர்தவாக்குச் சவிசேஷமாய் உங்களிடத்திற் பிரசித்தமாக்கப்பட்டவருகின்றது.

உ. அதிகாரம்.

க. சிறில்து அஸ்திபாரமென்பதையும், அவர்சன ம்ஆலயமென்பதையும்அறிவித்தல்:யெ. சிறிநின்ப பத்தை நாடாடபடி விலக்கம். அதிபதிகளுக் கமைந்துநடப்பது கடமையென்று தெரிவித் தல்: யெ. பணிவிடைக்காரர் தங்கள் எசமான ருக்கமையவேண்டுமென்று கட்டினாயிடல்.

ஆதலால் சு ர த் த ரு டை யுள்வவரென்றுநீங்கள் உருசிபார்த்திருந்தால்—சகல துர்க்குணத்தையும், சகலவிதவஞ்சகங்களையும், கபடத்தையும், பொ ருமைகளையும், எல்லாப்பழிமொழிகளையும் விட் டு—புதிதாய்ப் பிறந்தகுழந்தைகளைப்போல நீங்

கள் வளரும்படி, களங்கமில்லாதவாக்கியமாகிய பாலின்மேற் பிரியமாயிருப்பீர்களாக.—மனுஷரா ல் அவமதிக்கப்பட்டதும், தேவனுல் தெரிந்து கொள்ளப்பட்டதும், விஸமதிப்பதற்கரிய சே வனுள்ளகல்லுமாகிய அவரிடத்திற்சேர்ந்தவர்களா ன—நீங்களுக்கு சேவனுள்ளகற்கள்போல் ஆவிக் கே ற்ற ஆலயமாக்கப்பட்டீர்கள், யே சு க் கி ரி ல்து மூலமாகத் தேவனுக்குப் பிரியமான ஆவிக் கேற்றபலிகளை இடத்தக்க பரிசுத்தஆசாரிய ரா னீ ர் க ள்.—“பாருங்கள், தெரிந்துகொள்ளப்பட் டதும், விஸமதிக்கிறதற்கரியதமாகிய ஒரு கோ டிக்கல்லைச்சீயோனில்வைக்கிறேன்: அதின்மே ல் விசுவாசமாயிருக்கிறவன் இலச்சையடையா ன்,” என்று வேதத்தில் எழுதியிருக்கின்றது.—ஆத லால் விசுவாசிகளாகிய உங்களுக்கு அது அரு மையாயிருக்கின்றது:கட்டளைக்கமையாமலிருக் கிறவர்களுக்கோ, வீட்டைக்கட்டுகிறவர்களால் அவமதிக்கப்பட்டபிரதானகோடிக்கல்லாகியஇ ர்த்தக்கல்லே இடற்றகல்லாகவும், விழுதற்கேது வானகன்மலையாகவுமிருக்கின்றது.—அவர்கள் க ட்ட ட னைக்கமையாதவர்களாய் வாக்கியத்தில் இட றுகிறார்கள்: அதற்கு நியமிக்கப்பட்டவர்களாயு மிருக்கிறார்கள்.—நீங்கனியா, உங்களை அந்தகாரத் தினின்றுந் தமது ஆச்சரியமான ஒளிக்கு வரவ மைத்தவருடைய திவ்வியலட்சணங்களைப் பிர காசிக்கப்பண்ணும்பொருட்டுத் தெரிந்துகொள் னப்பட்டவயிசத்தாரும், இராச ஆசாரியருவத் தாரும், பரிசுத்தசாதியும், மீட்கப்பட்ட சனங்க ளுமாளீர்கள்.—முன்னே தேவனுக்குரிய ஸ ன ன் க ளா யிருக்கவில்லை, இப்பொழுது அவருக் குரிய சனங்களாயிருக்கிறீர்கள்:இரக்கம்பெறும் விருந்தீர்கள், இப்பொழுது இரக்கம்பெற்றவர்க ளாளீர்கள்.—பிரியமானவர்களே, அக்கியரும்பெ ரதேசிகளுமாகிய நீங்கள், ஆத்தமத்துக்குவிரோ தமாய்ப் போர்செய்கிற மாயிச இச்சைகளுக்கு இடங்கொடாமல்,—புறத்தேசத்தார் உங்களைந் உ துராசாரரென்று விரோதமாய்ப்பேசியும், உங் கள் நற்கிரியைகளைக்கண்டு சக்திப்பின்நாளிலே தேவனுடைய மகிமையைப்பிரகாசிக்கப்பண் ணும்படி, அவர்களுக்குள்ளே நேர்மையோடே நடக்கக்கடவீர்களென்று உங்களை வேண்டி கிறேன்.—மனுஷரின் ஒவ்வொரு நியமத்திற்கும், பெ

(யெ) க.கொரி.க.உய. எசேக்.உய.யெ. (யெ) அப்.உய.உய. எபே.க.அ. எபி.க.யெ.யெ. வெளி.இ.க. யாந்.உ. இ. யோவா.க.உ.க.க. (உய) ரோ.க.உ.க. எபே.க.க.யெ. கொலோ.க.உ.க. உ.தீமோ.க.க.யெ. வெளி.யெ.அ. கலா. ச.ச. எபே.க.க. எபி.க.உ. (உக) அப்.உ.உ.ச. மத்.உய.யெ. அப்.உ.க.க. எபே.க.உய. பிலி.உ.க. எபி.உ.க.(உஉ) அப்.யெ.க. ரோ.யெ.க.யெ. க.தெச.ச.க. க.தீமோ.க.இ. எபி.யெ.க. உ.பேதுரு.க.எ. க.யோவா.க.உ.யெ.(உக)யோ வா.க.யெ. யாந்.க.யெ. க.யோவா.க.க. (உச) சங்.க.யெ.இ. ஏசா.ச.யெ.க. யாந்.க.யெ. (உடு) சங்.க.உ.யெ.உ.க. ஏசா. ச.யெ. ஹக்.யெ.எ. யோவா.க.க.யெ. க.யோவா.க.க.க.—(உ அதி. க.) சங்.க.ச.அ. எபி.க.இ.(உ)எபி.ச.உ. உ.இ.க.க. கொலோ.க.அ. எபி.யெ.க.யாந்.க.உ.க. (க) மத்.யெ.க.ரோ.க.ச. க.கொரி.யெ.உய. க.கொரி.க.உ. எபி. இ.யெ.யெ. (ச) சங்.க.யெ.உ.உ. மத்.உ.க.ச.உ. அப்.ச.யெ.க.(இ)எபே.உ.உ.க.உ.உ. எபி.க.ச. ஏசா.க.க.க. ஒசி.யெ.உ. மல்.க.யெ. ரோ.யெ.க. எபி.யெ.க.யெ. பிலி.ச.யெ. (க) ஏசா.உ.யெ. ரோ.க.க.க. (எ)சங்.க.யெ.உ. மத்.உ.க. ச.உ. அப்.ச.யெ.க. ஏசா.அ.யெ. ரோ.க.க.க. க.கொரி.க.உ.க. (அ) யாந்.க.யெ. ரோ.க.உ.உ. க.தெச.இ.க.(க)உபா. யெ.யெ. யாந்.யெ.க.இ.க. வெளி.க.க. க.யோவா.யெ.யெ. க.கொரி.க.யெ.உ.தீமோ.க.க. உபா.ச.உ.யெ.அப்.உ.யெ.உ. எபே.க.யெ. சீத்.உ.யெ. அப்.உ.க.யெ. எபே.இ.அ. கொலோ.யெ. க.தெச.இ.ச.இ. (ய) ஒசி.க.க.யெ. ரோ.க.உ.இ. (யெ)க.க.நா.உ.உ.க.யெ. சங்.க.க.யெ.எபி.யெ.க.யெ. ரோ.யெ.க.யெ.கலா.இ.யெ. யாந்.ச.க.(யெ)ரோ.யெ.உ.எ. உ.எ. ரி.அ.உ.க. பிலி.உ.யெ.யெ. சீத்.உ.யெ. மத்.இ.யெ. ஹக்.யெ.ச.ச.(யெ) மத்.உ.உ.உ.க. ரோ.யெ.க. சீத்.க.க.

கர்த்தரினிமித்தம் அமைந்திருக்கக்கடவீர்
 ஷசன்.—பிரதான அதிகாரமுள்ள இராசாவுக்காயி
 னும், தீமைசெய்கிறவர்களுக்குத் தண்டனையை
 யும், நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியை
 யுக்கொடுக்கிறதற்கு அவரால் அனுப்பப்பட்ட
 ஷடு அதிபதிகளுக்காயினும் அடங்குவீர்களாக.—அறி
 வில்லாத மனுஷருடைய அறியாமையை நீங்கள்
 நற்கிரியைசெய்வதினால் அடக்குவது தேவனு
 ஷக டைய சித்தம்:—நீங்கள் விதேலையாயிருந்தும்,
 உங்கள் விதேலையைத் தூர்க்குணத்திற்குமுடியா
 கச்சேர்த்துக்கொள்ளாமல் தேவனுக்கு அடி
 ஷப மைகளாயிருப்பீர்களாக.—எல்லாரையும் கணம்
 பண்ணுங்கள். சகோதரரை நேசியுங்கள். தே
 வனுக்குப் பயந்திருங்கள். இராசாவைக் க
 ஷப னம் பண்ணுங்கள்.—வேலைக்காரரே, நல்லவர்
 களுக்கு சாந்தமுள்ளவர்களாகிய ஏசுமானருக்
 குமாத்திரமல்ல, நிஷ்ரேமானவர்களுக்கும் மி
 ஷக குந்த பயத்துடனே கீழ்ப்படிந்திருங்கள்.—ஒரு
 வன்தேவனுக்கு முன்பாக மனச்சாட்சியினி
 மித்தம் அநியாயமாய்த் துக்கத்தை அனுபவித்
 து, கிசேசத்தைச்சித்தால், அதுவே அங்கிகரிக்க
 ஷஉ கத்தக்கது.—நீங்கள் குற்றஞ்செய்து அடிபடும்
 பொழுது அதைப் பொறுமையோடே சகித்தால்
 அதென்னபுகழ்; நீங்கள் நன்மைசெய்து, துக்கத்
 தை அனுபவிக்கும்பொழுது அதைப்பொறுமை
 யோடே சகித்தால் அதுவே தேவனால் அங்கி
 ஷக கரிக்கப்படுவது.—இதற்கு நீங்கள் அழைக்கப்
 பட்டிருக்கிறீர்கள்: கிறிஸ்து எங்களுக்குப்பி
 ரதியாக உபத்திரவத்தை அனுபவித்து, நீங்கள்
 தம்முடைய அடிச்சுவடுகளைத்தொடர்ந்துவரும்
 படி எங்களுக்கு ஒருநிறுஷ்டாந்தத்தைக்காட்டி
 ஷஉ ளார்.—அவர் பாவஞ்செய்யவில்லை, அவர் விர
 ஷக யிலே வஞ்சனாகாணப்பட்டவயில்லை:—அவர் நிர்
 திக்கப்பட்டபொழுது பிரதிநித்தனை செய்யவு
 மில்லை; உபத்திரவத்தை அனுபவித்தபொழுது
 பயமுறுத்தவயில்லை; கியாயமாய்த் தீர்ப்புச்செய்
 ஷஉ சபவரிடத்தில் அதை ஒப்பித்தார்.—மேலும் நாம்
 பாவத்துக்கு மரித்து நீதியுள்ளவர்களாய்ச்சீவிக்க
 கும்படி, அவர்தாமே சிலுவையின்மேல் தமது
 சரீரத்தில் நம்முடைய பாவங்களைச் சுமந்தார்:
 அவருடைய காயங்களினாலே சொஸ்தம் பெற்
 ஷஉ ளீர்கள்.—முன்னே நீங்கள் தப்பின ஆடுகளைப்
 போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்

துமங்களுக்கு மேய்ப்பரும், அத்தியட்சருமான
 வரிடத்தில் திரும்பிவந்தீர்கள்.
 ஷக. அதிகாரம்.
 க. ஸ்திரிபுருஷரின் கடமைகள்: அ. ஒருவரை ஒரு
 ருவர் நேசிப்பது அவசியமென்றகாட்டல். நீதி
 யினிமித்தத்துயரப்படல். தேவன் தமதுஆவி
 யினால் வேதத்தை அருளல்.
 மனைவிகளே, புருஷரின் சிலர் தேவவாக்கி
 ஷக யத்துக்குக் கீழ்ப்படியாமலிருக்கும்பொழுது,
 பயத்தோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கை
 ஷஉ யை அவர்கள் பார்த்து, வாக்கியமின்றி உங்
 கள் நடக்கையினால் உடன்படுத்தப்படுகிறதற்
 கு, உங்கள் சொந்தப்புருஷருக்கு அடங்குவீர்க
 ஷக ளாக.-நீங்கள் உங்கள் மரியரப்பினி, பொன்
 ளுபரணங்களை அணிந்து, முக்கியமான வஸ்தி
 ரங்களைத்தரித்து, புறம்பிலேமாத்திரம் உங்களை
 ஷச அலங்கரியாமல், உள்ளத்தில் மறைந்த சபாவத்
 துக்கேற்றதாகத் தேவனுடைய பார்வைக்
 கு மிகுந்தவிலையுள்ளதும், அழியாததுமாயிருக்
 கிறசாந்தமும் அமைதலுமான ஆவியினால் உங்க
 ஷக ளை அலங்கரிக்கக்கடவீர்கள்.—இவ்விதமாய், பூ
 ஷடு ருவத்தில் தேவன்மேல் நம்பிக்கையாயிருந்
 தபரிசுத்தஸ்திரிகளுந் தங்களை அலங்கரித்து, தங்
 கன்புருஷருக்கு அமைந்திருந்தார்கள்.—அந்தப்
 ஷச பிரகாரஞ்சாரார் ஆபிரகாமை நாயகனென்று
 சொல்லி அவனுக்கமைந்தான்: நீங்கள் நன்மை
 செய்து எவ்வித திகிலுக்கும் அஞ்சாதவர்களாயி
 ருக்கும்பொழுது, அவளுக்குப் பிள்ளைகளானீர்
 ஷக கள்.—கணவரே, உங்கள் பிரார்த்தனைகளுக்குத்
 தடையுண்டாகாதபடி, நீங்கள் அறிவுக்கிசைய
 மனைவிகளுடன் சகவாசம்பண்ணி, அவர்கள் ப
 ஷஉ லவீனபாத்திரங்களானபடியினாலும், நித்தியசீவ
 ளுகிய கிருபைக்கு உடன் சதந்தரமாகையினு
 ஷக ளும் அவர்களைக் கண்டுசெய்வீர்களாக.—மேலும்
 ஷச நீங்களெல்லாரும் ஏகசிந்தையுள்ளவர்களும், ம
 னவுருக்கமுள்ளவர்களும், சகோதரநேசரும், த
 யாளரும், மரியாதையுள்ளவர்களாகி, -தீமைக்
 ஷக குத்தீமையையும், நிந்தைக்கு நிந்தையையுஞ்செ
 ய்யாமல், அதற்குமாறாக நீங்கள் ஆசீர்வாதத்தைச்
 சுதந்தரித்துக்கொள்ளுகிறதற்கு அழைக்கப்பட்
 ஷஉ டவர்களென்றுணர்ந்து ஆசீர்வாதத்தையே செய்
 யுங்கள்.—தீர்க்காயினாவிரும்பிச் சவுக்கியநாள்
 ஷக ளைக்காண்பிரியமானவன், தீமைக்குத் தன்நா

(ஸ) ரோ.யெ.க.ச. (ஸ) தீத்.உ.அ. (ஸ) கலா.இ.க.யெ. க.கொரி.எ.உ.உ. (ஸ) ரோ.யெ.ய. பிலி.உ.க. எபி.
 யெ.க. நீதி.உ.ச.உ.க. மத்.உ.உ.உ.க. ரோ.யெ.எ. (ஸ) எபே.ச.இ. கொலோ.க.உ.உ. க.தீமோ.ச.க. தீத்.உ.உ.
 லூக்.க.க.உ. (ஸ) மத்.இ.ய. ரோ.யெ.க. (உ) மத்.யெ.உ.ச. அப்.யெ.உ.உ. க.தெச.க.க. உ.தீமோ.க.யெ. அதி.
 க.யெ.யோவா.யெ.யெ. பிலி.உ.இ. க.யோவா.உ.ச. (உ) ஏசா.இ.க. லூக்.உ.க.ச. யோவா.அ.ச.ச. உ.கொ
 ரி.இ.உ.க. எபி.ச.யெ. (உ) ஏசா.இ.க.எ. மத்.உ.எ.க.க. யோவா.அ.ச.அ.ச.க. எபி.யெ.க. லூக்.உ.க.ச.க. (உ)
 ஏசா.இ.உ.ச.இ.க.யெ. மத்.அ.யெ. எபி.க.உ.அ. ரோ.ச.உ.யெ. ஏசா.இ.க.இ. (உ) ஏசா.இ.க.ச. எசேக்.க.ச.ச.உ.உ.க.
 யோவா.யெ.யெ.யெ. எபி.யெ.உ.யெ.—(க. அதி. உ.) க.கொரி.யெ.க.ச. எபி.இ.உ.உ. கொலோ.க.யெ. தீத்.உ.
 இ. க.கொரி.எ.யெ. மத்.யெ.யெ. க.கொரி.க.யெ—உ. அதி.உ.யெ. (க) க.தீமோ.உ.க. தீத்.உ.உ. (ஸ) சவ்.ச.இ.
 யெ. ரோ.உ.உ.உ. உ.கொரி.ச.யெ. (ச) ஆதியெ.யெ. (எ) க.கொரி.எ.க. எபே.இ.உ.எ. கொலோ.க.யெ. க.கொ
 ரி.யெ.உ.க. க.தெச.ச.ச. யோபு.ச.உ.அ. மத்.இ.உ.க.உ.ச. (அ) ரோ.யெ.யெ. பிலி.க.யெ. ரோ.யெ.யெ. எபி.யெ.க.
 எபே.ச.க.உ. கொலோ.க.யெ. (க) நீதி.யெ.யெ. மத்.இ.க.க. ரோ.யெ.யெ.யெ. க.கொரி.ச.யெ. க.தெச.இ.யெ.இ.
 மத்.உ.இ.க.ச. (ய) சவ்.க.ச.யெ. யாக்.க.உ.ச. வெளி.யெ.இ.

வையும், கபடத்துக்குத் தன் உதகெனையும் விலக்
 கி, -தூராசாரத்தைவிட்டு நன்மைசெய்து, சமாதா
 னத்தைத்தேடி அதைப்பின்புறொடரக்கடவன்.-
 10 உகர்த்தர் நீதிமான்கள்மேற் கண்ணோட்டமாகி,
 அவர்கள் பிரார்த்தனைகளுக்குச் செலிசாய்க்கி
 ரார்: கர்த்தருடைய முகத்தூக்கருமக்கார
 10 கருக்கு விரோதமாயிருக்கின்றது.—நீங்கள் நன்
 மையைப் பின்பற்றுகிறவர்களானால் உங்களுக்கு
 10 சூத் தீங்கைச்செய்பவன்யாவான்.—நீதியினியித்
 தம் நீங்கள் உபத்திரவத்தை அனுபவித்தால் வாழ்
 10 வுடையவர்களாவீர்கள்: ஆதலால் அவர்களுடைய
 பயங்கரத்துக்கு நீங்கள் பயப்படவும் கலங்க
 10 வுடும் வேண்டாம்.—கர்த்தராகிய தேவனை
 உங்கன்மனதிற்பரிசுத்தமாய் மதியுங்கள்: உங்க
 10 ளிலுள்ள நம்பிக்கையைக்குறித்து உங்களைவி
 னாலும் யாவருக்குஞ் சாந்தத்தோடும், வணக்கத்
 10 தோடும் உத்தரஞ்சொல்ல எப்பொழுதும் ஆயத்
 10 தமாயிருங்கள்:—கிறிஸ்துவுக்கேற்ற-உங்கள்
 10 கல்லொழுக்கத்தைத் துஷிப்பவர்கள் உங்களைத்
 10 தீங்குசெய்பவர்களைன்றி சொல்லுகிறதிலே
 10 வெட்கப்படுமபடி நல்மனச்சாட்சியைக் காட்
 10 டிவதுக்கொள்வீர்களாக.—நீமைசெய்து துக்கத்தை
 10 அனுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமா
 10 னால், நன்மைசெய்து துக்கத்தை அனுபவிப்பது
 10 10 மேன்மை.-நீதிபராகிய கிறிஸ்துவும் நம்மை
 10 த்தேவனிடத்திற் சேர்க்கும்பொருட்டு, அநீ
 10 தியுள்ளவர்களுக்குப்பிரதியாய் ஒருதரம் பாவத்
 10 தினியித்தம் வேதனை அனுபவித்தார்; சரீரத்தில்
 10 அவர்கொலையுண்டு ஆவியினால் உயிர்ப்பிக்கப்
 10 பட்டார்.—அதினாலே காவலிலுள்ள ஆவிகளி
 10 டத்தில் அவர்போய்ப் பிரசங்கம்பண்ணினார்.—
 10 உ1 அவைகள் பூருவகாலத்தில் நோவா பேழையை
 10 ஆயத்தப்படுத்தினநாட்களில் தேவன் நீடிய
 10 பொறுமையோடே காத்திருந்தபொழுது, கட்ட
 10 னைக்கமையாதிருந்தவைகள்: அதில் எட்டுப்பே
 10 ராகிய சிலர்மாத்திரஞ் சலத்தினாலே காக்கப்பட்ட
 10 உகடார்கள்.—இக்காலத்தில் அத்தஞ்சுத்திருஷ்டாந்த
 10 மாகியஞானநானம் சரீரமுக்கைப்பிரிகரியா
 10 மல், தேவனுக்கு முன்பாக நோமையான மன
 10 தின்சாட்சியாய் யேசுக்கிறிஸ்துவின் உயிர்த்
 10 தெழுதலைக்கொண்டு நம்மையும் இராட்சிக்கின்
 10 உஉறது.—அவர் பரமண்டலத்துக்கு எழுந்தருளித்

தேவனுடைய வலதுபாரசித்தில் வீற்றிருக்கி
 ரார்; தேவனாதரும், அதிகாரிகளும், பரக்கிரம
 முள்ளவர்களும் அவர் வசமாயிருக்கிறார்கள்.
 ஈ. அதிகாரம்.
 க. பாவத்துக்கு மரிக்குமபடிவேண்டல். பத்தி
 யாய்கடக்கும்படி ஏவல்: 10உ. நீதியினியித்தந்
 துயரத்தை அனுபவிப்பதைக்குறித்துத்தேற்றல்.
 கிறிஸ்து நமக்காகச் சரீரத்தில் உபத்திரவத்
 10 தை அனுபவித்தபடியால், நீங்களும் அப்படிப்
 10 பட்டசிறுதையை ஆயுதமாகத்தரித்துக்கொள்ளுந்
 10 கள்.—சரீரத்தில் உபத்திரவத்தை அனுபவிக்கிற
 10 உவன் பாவங்களைவிட்டு ஒய்ந்திருப்பானே, அதி
 10 னால் அவன் சரீரத்தோடே இருக்குமளவும் மனு
 10 ஷருடைய இச்சைகளின்படியல்ல, தேவனு
 10 டைய சித்தத்தின்படியே தன்மீதியான கான்
 10 விட்டிருப்பான்.—நாம் விசாரமாய்த் தூராசை
 10 கொண்டு, மதுபானம்பண்ணி, பேருணவையு
 10 ண்டி, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிர
 10 க ஆராதனையைச்செய்து, அஞ்ஞானிகளுடைய
 10 இஷ்டத்தின்படி நடந்து கழிந்த வாழ்காட்
 10 காலம் நமக்குப்போதுமே.—சுட்டுக்கேதுவாகிய
 10 அந்தத் துன்மார்க்கத்தில் அவர்களோடே நீங்க
 10 ளும்ஒடாமலிருக்கிறதினால், அவர்கள் ஆச்சரியப்
 10 பட்டு உங்களைத்தாழிக்கிறார்கள்.—சேவனுள்ளே
 10 10 இருக்கும், மரித்தோருக்கும், கியாயத்தீர்ப்புக்கொ
 10 டிக்க ஆயத்தமாயிருப்பவருக்கு அவர்கள் கணக்
 10 கொப்பிப்பார்கள்.—ஆதலால் மரித்தோர் சரீரத்
 10 திலே மனுஷராலே தண்டனைத் தீர்ப்புப்பெற
 10 தும், ஆவியிலே தேவனால் சிவிக்கும்படியாக
 10 அவர்களுக்குஞ்சேஷம் பிரசுத்தமாக்கப்பட்ட
 10 தது.—எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று:
 10 ஆதலால் சாவதானமாயிருந்து பிரார்த்தனைபண்
 10 ணி, புத்திதெளிந்தவர்களாயிருக்கக்கடவீர்கள்.-
 10 விசேஷமாக ஒருவரில் ஒருவர் மிகவும் அன்
 10 10 பாயிருங்கள்: அன்பானது திரளானபாலங்களை
 10 மறைக்குமே.—மொறுமொறுப்பில்லாமல் ஒரு
 10 10 வரை ஒருவர் உபசரிப்பீர்களாக.—அவனவன்
 10 பெற்ற வரத்தின்படி, நீங்கள் தேவனுடைய
 10 பலவிதமான கிருபைக்கு நல்ல உக்கிரணக்
 10 காரர்போல், ஒருவருக்கொருவர் துணைசெய்யு
 10 10 ன்கள்.—ஒருவன் பேசினால், தேவனுடைய 10
 10 வாக்கியங்களுக்கேற்றக் பேசக்கடவன்: 9

(10) சங்.கௌ.என. ஏசா.க.யௌ.யௌ. க.யோவா.யௌ. ரோ.10உ.யௌ. எபி.10உ.யௌ. (10உ) யோவா.க.க. யாக்கி.
 யௌ. (10க) நீதி.யௌ.எ. ரோ.அ.உ.யௌ. (10ச)மத்.இ.யௌ.யௌ. யாக்க.யௌ. ஏசா.அ.யௌ.யௌ. ஏரே.க.அ. யோவா.யௌ.
 க.உ.எ. (10இ) அப்.ச.அ. கொலோ.ச.ச. உ.தீமோ.உ.உ.இ. (10க) எபி.யௌ.யௌ. தீத்.உ.அ. (10அ) ரோ.இ.க. எபி.
 க.உ.ச.உ.அ. உ.தொரி.யௌ.ச. கொலோ.க.உ.க.உ.உ. ரோ.க.க. (10க) அதி.க.யௌ. ஏசா.ச.உ.இ. (உ1) ஆதி.க.க.இ.
 யௌ. எபி.யௌ.எ. ஆதி.எ.எ. உ.பேதுரு.உ.இ. (உக) எபே.இ.உ.இ. தீத்.க.இ. ரோ.யௌ. அதி.க.க. (உஉ) சங்.ய.
 க. ரோ.அ.க.ச. எபே.க.உ.ய. கொலோ.க.க. எபி.க.க.ரோ.அ.க.ய. க.கொரி.யௌ.உ.ச. எபே.க.யௌ.—(ச.அதி.க.)
 ரோ.க.உ.எ. கலா.இ.உ.ச. கொலோ.க.க.இ. (உ) ரோ.யௌ.எ. கலா.உ.உ.ய. யோவா.க.யௌ. ரோ.க.யௌ. உ.தொரி.
 இ.யௌ. யாக்க.யௌ. (க) எசேக்.ச.ச.க. அப்.யௌ.க.ய. எபே.உ.உ. க.தெச.ச.இ. தீத்.க.க. (ச) அப்.யௌ.ச.இ. (இ)
 அப்.யௌ.ச.உ. ரோ.யௌ.யௌ.உ. க.கொரி.யௌ.இ.க.இ.உ. உ.தீமோ.ச.க. யாக்க.இ.க. (ச) அதி.க.யௌ. (எ) மத்.உ.ச.யௌ.
 யௌ. ரோ.யௌ.யௌ. பிலி.ச.இ. எபி.யௌ.உ.இ. யாக்க.இ.அ. உ.பேதுரு.க.க.யௌ. க.யோவா.உ.யௌ. மத்.உ.ச.ச.க. ஜத்.
 உ.க.க.ச. கொலோ.ச.உ. (அ) கொலோ.க.யௌ. எபி.யௌ.க. நீதி.யௌ.உ. க.கொரி.யௌ.எ. யாக்க.இ.உ.ய. (க) ரோ.
 10உ.யௌ. எபி.யௌ.உ. உ.கொரி.க.எ. பிலி.உ.யௌ. பிலே.யௌ. (ய) ரோ.யௌ.உ.க. க.கொரி.ச.எ. மத்.உ.ச.ச.இ. ஜத்.
 10உ.ச.உ. க.கொரி.ச.க.உ. தீத்.க.எ. க.கொரி.யௌ.ச. எபே.ச.யௌ. (10க) ஏரே.உ.க.உ.உ. ரோ.யௌ.உ.ச.எ.அ. க.கொ
 ரி.க.ய. எபே.இ.உ.ய. க.தீமோ.ச.யௌ. வெளி.க.ச.

ருவன் ஊழியஞ்செய்தால், தேவன் அருளிய சாமர்த்தியத்திற்கேற்கச் செய்யக்கடவன்: அதனால் எல்லாவற்றிலேயும் தேசக்கிறிஸ்துவிலே தேவனுடைய மகிமை விளங்கப்படும், அவருக்கேதுதியும், வல்லமையுஞ்சதாகாலங்களிலுமுண்டாகக்கடவன். ஆமென்.—

௨. பிரியமானவர்களே, உங்களைப்பரிட்சிக்கும் அக்கினி உங்களுக்குநேரிட, அபூருவமானகாரியம் நிகழ்ந்ததென்று கருதி ஆச்சரியப்பட்டாமல், கிறிஸ்துவின் உபத்திரவத்தின்பங்குபெற்றதினால் சந்தோஷிக்காதீர்கள்.—அதினால் அவர் மகிமை பிரகாசிக்கும்காலத்தில் நீங்கள் பரமானந்தத்துடன் களிகூர்ந்திருப்பீர்கள்.—கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நீங்கள் நிந்திக்கப்பட்டால் வாழ்வடையவர்கள்; தேவனுடைய மகிமையுள்ள ஆவி உங்கள்மேல் தங்கும்: அவர், அவர்களால் நிந்திக்கப்பட்டும், உங்களால் துதிக்கப்படுவார்.—உங்களில் ஒருவனுங்கொலைபாதகனாவது, திருடனாவது, தராசாரனாவது, பிறங்காரியங்களில் தலையிடுகிறவனாவது தண்டனைபடாதபடி பாருங்கள்.—ஒருவன்கிறிஸ்தவரையிருப்பதினிமித்தம் உபத்திரவப்பட்டால் இலச்சை அடையாமலிருந்து, தேவனை அறிவித்ததற்குத்தொடையக்கடவன்.—நியாயத்தீர்ப்புத் தேவாலயத்தில் ஆரம்பமாகிறதற்குக் காலம்வந்தது: முதலாவது நம்மிடத்தில் அது ஆரம்பித்தால், தேவனுடைய சுவீசேஷத்திற்கு அமையாதவர்களின் முடிவு என்னவாயிருக்கும்.—நீதிமான் இரட்சிக்கப்படுவது அரிதானால், அநீதிமானும், பாவியும் எங்கே நிற்பார்கள்.—ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி துக்கத்தை அனுபவிக்கிறவர்கள், நன்மைசெய்கிறவர்களாய்த்தங்கள் ஆத்தமங்களை உண்மையுள்ள சிருஷ்டிக்கர்த்தரிடத்தில் ஒப்பிக்கக்கடவார்கள்.

டு. அதிகாரம்.

க. முதியோரின் கடைமை: டு. வாலிபர்முதலானவர்களின் கடைமை: டி. மங்கலப்பிரார்த்தனை: ௨௨. சிருபத்தின் முடிவோடு வாழ்த்துதல் சொல்லல். கிறிஸ்துவின் உபத்திரவங்களுக்குச் சாட்சியும், வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியும், உடன்முதியோனுமாகிய நான் உங்களிலுள்ள முதியோருக்கு வேண்டதெலாக இவ்வாக்குகளைச் சொல்லுகிறேன்.—உங்களுக்குள்ளேயிருக்கிற தேவனுடைய ஆட்டுக்கூட்டத்தை நீங்கள் மேய்த்துக்கொள்ளுங்கள், கட்டாயத்தோடல்ல, இஷ்டமாகவும், இழிவான ஆதாயத்துக்கல்ல, சந்தோஷமானதோடும்,—சுதந்தரத்துக்கு அதிகாரிகளாயிராமல், ஆட்டுக்கூட்டத்துக்குத் திருஷ்டாதற்காட்டுகிறவர்களாகவும், அதை விசாரிக்கக்கடவீர்கள்.—பிரதானமேய்ப்பர் வெளிப்படும்பொழுது, வாடாமகிமையுள்ள முடியைப்பெறுவீர்கள்.—வாலிபரே, முதியோருக்கமைந்திருங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்வீர்களாக: அகங்காரிகளைத் தேவன் விரோதிக்கிறார், தாழ்ந்த சிந்தையுள்ளவர்களுக்குக் கிருபை அருளுகிறார்.—ஆதலால் ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்பொருட்டு, அவருடைய வலக்கரத்தின்கீழ் அடங்குவீர்களாக.—அவர் உங்களை விசாரிக்கிறபடியினால், உங்கள் கவலையையெல்லாம் அவர்மேற் சுமத்திவிடுங்கள்.—தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; உங்கள் விரோதியாகிய பிசாசானவன் கருச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமென்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.—உலகத்தில் உங்கள் சகோதரரிடத்திலும் இவ்வீததுக்கங்களுண்டென்றிந்து, நீங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கெதிர்த்துநிலுங்கள்.—சகலவீத கிருபைக்குக் காரணரும், சொற்பகாலம் துக்கப்படுகிற நம்மைக்கிறிஸ்துவேசுவீனால் தமது நித்தியமகிமைக்கு அழைத்தவனாகிய தேவன் தாமே உங்களைச் சம்பூரணப்படுத்தி, ஸ்திரமாக்கி, திடமுறுத்தி, அஸ்திபாரப்படுத்தக்கடவர்.—அவருக்கே மகிமையும், வல்லமையும், சதாகாலங்களிலும் இருக்கக்கடவன். ஆமென்.—நீங்கள் ஸ்திரப் உபநடப்பெற்றகிருபை தேவனுடைய சத்தியகிருபைதானென்பதைக்குறித்து நான் உங்களை எச்சரித்துச்சாட்சியிடுகிறேன், சிலுவானுண்மையுள்ள சகோதரனென்றெண்ணி, நான் சுருக்கமாய் எழுதின பத்திரத்தை அவன் கையிலே கொடுத்து அனுப்பினேன்.—உங்களுடன் பாபிலோனில் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறவர்களும், என்முத்திரனாகிய மாற்கும் உங்களை வாழ்த்துகிறார்கள்.—ஒருவரை ஒருவர் அன்பின் முத்தத்தினாலே வாழ்த்துதல் செய்வீர்களாக. கிறிஸ்துவேசுவைச் சார்ந்த உங்களைவருக்குஞ்சுமாதானமுண்டாவதாக. ஆமென்.

(௨௨) க.கொரி.கூ.௩௩. அப்.௫.௪௧. யாக்.கூ. ரோ.௮.௧௧. உ.கொரி.க.௭. பிலி.கூ.௨. கொலோ.க.௨௪. உ.தீமோ.௨.௨௨. வெளி.க.க. (௨௪) மத்.௫.௧௧. உ.கொரி.௨.௨. யாக்.க.௨௨. அதி.௨.௨௨. (௨௫) அதி.௨.௨௨. க.தெச.௪.௨௨. க.தீமோ.௫.௧௧. (௨௬) அப்.௫.௪௧. (௨௭) ஏசாய.௨.௨௧. எசேக்.௧௧. மல்.கூ.௫. லூக்.௨.௧௧. லூக்.௨.௧௧. (௨௮) நீதி.௧.௧௧. லூக்.௨.௧௧. (௨௯) சங்.கூ.௫. லூக்.௨.௧௧. உ.தீமோ.க.௨௨.—(௩) அதி.க. பிலே.௮. லூக்.௨.௪.௪. அப்.க.௮.௨௨. ரோ.௮.௧௧.௨. வெளி.க.க. (௨) யோவா.௨.௧.௨.௨.௨.௨. அப்.௨.௨.௨.௨. க.கொரி.கூ.௧௧. க.தீமோ.கூ.௨.௨. தீத்.க.௭. (௬) எசேக்.௧௧.௪.௪. மத்.௨.௨.௨.௨.௨.௨. க.கொரி.கூ.கூ. உ.கொரி.க.௨.௪. சங்.கூ.௨.௨. பிலி.கூ.௧௧. உ.தெச.கூ.க. க.தீமோ.௪.௨.௨. தீத்.௨.௨. (௪) எபி.௩.௨.௨. க.கொரி.கூ.௨.௨. உ.தீமோ.௪.௨. யாக்.க.௨. அதி.க.௪. (௫) ரோ.௨.௨.௨. எபே.௫.௨.௧. (௬) யாக்.௪.௨. (௭) சங்.கூ.௫.௨.௨. லூக்.௨.௨.௨. பிலி.௪.௬. எபி.௩.௫. (௮) லூக்.௨.௧.௬.௬. க.தெச.௫.௬. யோபு.௧.௭. லூக்.௨.௨.௧. வெளி.௨.௨.௨. (௯) எபே.௬.௨.௨. (௧) க.கொரி.கூ.க. க.தீமோ.௬.௨. உ.கொரி.௪.௨.௨. எபி.௩.௨.௨. உ.தெச.௨.௨.௨. (௧௨) அதி.௪.௨. வெளி.க.கூ. (௧௩) உ.கொரி.க.௨.௨. உ.பேதுரு.௧.௨. (௧௪) அப்.௨.௨.௨.௨. (௧௫) ரோ.௨.௨.௨.௨. க.கொரி.௩.௨.௨. உ.கொரி.௩.௨.௨. க.தெச.௫.௨.௨. எபே.௬.௨.௨.

பேதுரு எழுதிய சாதாரண

இரண்டாம் திருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: க. கிருபையினிமித்தம் நன்றியறிந்தவர்களாய் நானாவிய நற்கிரியைகளைச் செய்ய வலல்: யெ. பேதுரு தன்மரணத்தைக்குறித்தல். கிறிஸ்து மெய்யான இரட்சகரென்று சாதித்தல்.

நம்முடைய தேவனுள் இரட்சகருமாகிய யேசுக்கிறிஸ்துவின் நீதியைக்கொண்டு எங்கள் இப்போல அருமையான விசுவாசம்பெற்றவர்களுக்கு, யேசுக்கிறிஸ்துவின் பணிவிடைக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதிக்கொள்வது:—தேவனையும், நம்முடைய கர்த்தராயிருக்கிற யேசுவையும் அறிகிற அறிவினில், உங்களுக்குக்கிருபையுஞ்சமாதானமும் யெருக்ககடவன்.—மகிமைக்கும், ஒழுக்கத்துக்கும் நம்மை அழைத்தவரை நாம் அறிகிற அறிவினில், அவருடைய தீவ்வியவல்லமையானது சீவனுக்கும் மெய்த்தேவபத்திக்கும் ஏற்ற யாவையும் நமக்குத்தந்தது.—விசேஷமாகத்தூராசையினால் இப்பிரபஞ்சத்திலுண்டானகேட்டினின்று நீங்கள் விடுதலைபெற்று, தேவருணத்திற்குப் பங்காளராகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தந்தங்கள் அதினால் நமக்கு அருளப்பட்டன.—இதுவுமல்லாமல், நீங்கள் மிகவுஞ்சாக் கிரையுள்ளவர்களாய், உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே அறிவையும், அறியோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே மெய்த்தேவபத்தியையும்,—மெய்த்தேவபத்தியோடே சகோதரநேசத்தையும், சகோதரநேசத்தோடே அன்பையுட்கூட்டிக்கொள்வீர்களாக.—இவைகள் உங்கள் உள்ளத்திலிருந்து விருத்தியடைந்தால், இவைகள் உங்களை நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணர்களும் பலனற்றவர்களும் இரூக்க விடுவதில்லை.—இவைகளில்லாதவனெவனோ, அவன் கண்முடிக்குருடனாகி, தன் முந்தினபாவங்களினின்று சுத்திகரிக்கப்பட்டானென்பதை மறந்துவிட்டான்.—ஆகையால் சகோதரரே, உங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளப்படுதலையும் உறுதியாக்கும்படி, அதிக சாக் கிரையாயிருப்பீர்களாக: இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபொழுதும் வருமலாட்டிகள்.—அன்றியும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய யேசுக்கிறிஸ்துவின் நித்திய இராச்சியத்திற்கு பிரவேசித்தல், பூரணமாய் உங்களுக்கு அருளப்படும்.—ஆனபடி யால் நீங்கள் இவைகளை அறிந்து, இப்பொழுது உங்களுக்குக்கிடைத்த சத்தியத்தில் ஸ்திரப்பட்டிருந்தும், நான் எப்பொழுதும் இவைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறதற்கு அசதியாயிரேன்.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து எனக்குத்தெரிவித்த பிரகாரம், நான் சீக்கிரமாய் என் கூடாரத்தை விட்டுப்போகவேண்டுமென்றறிந்து,—இந்தக்கூடாரத்தில் தங்குமளவு நான் ஞாபகப்படுத்துவதில்லை உங்களைத் தூண்டு வது தகுதியென்று நான் கருதுகிறேன்.—மேலிலும் நான் போனதின்பின்பும், நீங்கள் இவைகளை எப்பொழுதும் உங்கள் நினைவில் வைப்பதற்கேதுவாகப் பிரயத்தினம்பண்ணுகிறேன்.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தபொழுது, கற்பிதமான கட்டுக்கதைகளைப்பின்பற்றாமல், அவருடைய மகிமையைப் பிரத்தியட்சமாதக்கண்ட சாட்சிகளாயிருக்கிறேன்.—“இவர் எனது அன்பான குமரன், லெ இவரிற் பிரியமாயிருக்கிறேன்,” என்று சத்தம் மேன்மைபொருந்திய மகிமையினின்றும் தோன்றினபொழுது, அவர் பிதாவாகிய தேவனால் கனத்தையும், மகிமையையும் பெற்றார்.—அவருடைய நான்கள் பரிசுத்த மலையிலிருந்தபொழுது, வானத்திற்குப் பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.—மேலும் அதிக உறுதியான தீர்க்கதரிசுகள வாக்கியமும் நமக்குண்டு; விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதயமாகி அருகேதயமாகும்படும், இருளானஸ்தானத்திற்கு பிரகாசிக்கிற ஒளியைப்போல அந்த வாக்கியத்தைப்பார்த்து,

டான்.—ஆகையால் சகோதரரே, உங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளப்படுதலையும் உறுதியாக்கும்படி, அதிக சாக் கிரையாயிருப்பீர்களாக: இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபொழுதும் வருமலாட்டிகள்.—அன்றியும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய யேசுக்கிறிஸ்துவின் நித்திய இராச்சியத்திற்கு பிரவேசித்தல், பூரணமாய் உங்களுக்கு அருளப்படும்.—ஆனபடியால் நீங்கள் இவைகளை அறிந்து, இப்பொழுது உங்களுக்குக்கிடைத்த சத்தியத்தில் ஸ்திரப்பட்டிருந்தும், நான் எப்பொழுதும் இவைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறதற்கு அசதியாயிரேன்.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து எனக்குத்தெரிவித்த பிரகாரம், நான் சீக்கிரமாய் என் கூடாரத்தை விட்டுப்போகவேண்டுமென்றறிந்து,—இந்தக்கூடாரத்தில் தங்குமளவு நான் ஞாபகப்படுத்துவதில்லை உங்களைத் தூண்டு வது தகுதியென்று நான் கருதுகிறேன்.—மேலிலும் நான் போனதின்பின்பும், நீங்கள் இவைகளை எப்பொழுதும் உங்கள் நினைவில் வைப்பதற்கேதுவாகப் பிரயத்தினம்பண்ணுகிறேன்.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தபொழுது, கற்பிதமான கட்டுக்கதைகளைப்பின்பற்றாமல், அவருடைய மகிமையைப் பிரத்தியட்சமாதக்கண்ட சாட்சிகளாயிருக்கிறேன்.—“இவர் எனது அன்பான குமரன், லெ இவரிற் பிரியமாயிருக்கிறேன்,” என்று சத்தம் மேன்மைபொருந்திய மகிமையினின்றும் தோன்றினபொழுது, அவர் பிதாவாகிய தேவனால் கனத்தையும், மகிமையையும் பெற்றார்.—அவருடைய நான்கள் பரிசுத்த மலையிலிருந்தபொழுது, வானத்திற்குப் பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.—மேலும் அதிக உறுதியான தீர்க்கதரிசுகள வாக்கியமும் நமக்குண்டு; விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதயமாகி அருகேதயமாகும்படும், இருளானஸ்தானத்திற்கு பிரகாசிக்கிற ஒளியைப்போல அந்த வாக்கியத்தைப்பார்த்து,

(க. அதி. க.) ரோ.க.ய. உ.கொரி.ச.யெ. எபே.ச.இ. தீ.க.ச. தீ.உ.யெ. (உ)தானி.ச.க. க.பேதுரு.க.உ. யூதா. உ. (க)யோவா.யெ.க. க.தெச.உ.யெ. உ.தெச.உ.யெ. உதீமோ.க.க. க.பேதுரு.உ.க. (ச)உ.கொரி.எ.க. உ.கொரி.க.யெ. எபே.ச.உ.ச. எபி.யெ. க.யோவா.க.உ. அதி.உ.யெ. (இ) அதி.க.யெ. க.பேதுரு.க.எ. (எ)கலா.ச.யெ. க.தெச.க.யெ. க.யோவா.ச.உ.க. (அ)யோவா.யெ.உ. தீ.க.யெ. (க)க.யோவா.உ.க.யெ. எபே.இ.உ.இ. எபி.க.யெ. க.யோவா.க.எ. (ய) க.யோவா.க.யெ. அதி.க.யெ. (யெ) ரோ.யெ.யெ.யெ. பிவி.க.க. க.யோவா.உ.உ.க. யூதா.இ. க.பேதுரு.யெ. (யெ) உ.தீமோ.ச.க. யோவா.உ.க.யெ.யெ. (யெ) உ.கொரி.இ.க.ச. அதி.க.உ. (யெ) க.கொரி.க.யெ. உ.கொரி.உ.யெ. மத்.யெ.க.உ.மாத்.க.உ. யோவா.க.யெ. க.யோவா.க.க. (யெ)மத்.க.யெ.மத்.யெ. இ. (யெ)யாத்.க.இ.யோச.இ.யெ. மத்.யெ.ச. (யெ)சங்.யெ.க.இ. யோவா.இ.க.இ. வெளி.உ.உ.உ. உ.கொரி.ச.ச.ச.

அதினமேற் சிந்தைவைப்பது உங்களுக்கு நலம்.- உய வேதத்திலுள்ள எந்தத்தீர்க்கதரிசனவாக்கியமாவது சொந்தக் கருத்துக்கொள்ளாநென்று பிரதான உக மாய்ச்சிந்தித்துக்கொள்ளுங்கள்.—தீர்க்கதரிசன வாக்கியம் பூருவகாலத்திலே மனுஷருடைய சித்தத்தினாலே வரவில்லையே: தேவனுடைய பரிசுத்ததாசர் பரிசுத்த ஆவியினால் உணர்த்தப்பட்ட வெசனித்தார்கள்.

உ. அதிகாரம்.

க. கன்னத்தீர்க்கதரிசிகளைக்குறித்தல்: ச. அவர்களுடைய குற்றமும், தண்டனையும், நீதிமான்களுடைய இரட்சிப்புமாகிய இவைகளைத்தெரிவித்தல்.

கன்னத்தீர்க்கதரிசிகளுக்கு சனங்களுக்குள்ளிருந்தார்கள், அந்தப்பிரகாரம் கன்னப்போதகர்கள் உங்களுக்குள்ளிருப்பார்கள், அவர்கள் கேட்டுக்கேடுவான பொய்ப்போதகர்களைத் தந்திரமாய்துழைத்து, தங்களைக்கொண்ட கர்த்தரை மறுதலித்து, தங்களுக்குச்சடிதியான அழிவைவருவிப்பார்கள்.—அவர்களுடைய கெட்டமார்க்கங்களை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள் மித்தஞ் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும்.—பொருளாசையுள்ளவர்களாய் அவர்கள் தந்திரமான வாக்கியங்களினால் ஆதாயத்துக்காக உங்களை நடத்துவார்கள்: பூருவந்தொடங்கிச் சொல்லப்பட்டதண்டனை அவர்களுக்கு நேரிடும், அவர்களுடைய நாசம் உறங்காது.—பாவஞ்செய்ததேவதாரைத் தேவன் தப்பவிடாமல் அந்தகாரத்தின் சங்கிலிகளினாலேகட்டி, பாதாளத்திலேதள்ளி, நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாய் ஒப்புக்கொடுத்ததினாலும்,—பழைய உலகத்தை யுந் தப்பவிடாமல் நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவாமுதலான எட்டுப்பேரையாத்திரவ்காப்பாற்றி, தேவபத்தியில்லாத உலகத்தின்மேற் சலப்பிரளயத்தை வரப்பண்ணினதுமன்றி,—சோதோம், கொமோராவென்னும் நகரங்களை யுஞ் சாம்பலாக்கிக் கவிழ்த்துவிடத் தண்டனைக்குள்ளாகத்தீர்த்து, பிற்காலத்தில் அவபத்தியாய் நடப்பவர்களுக்குத் திருஷ்டாந்தமாக ஏற்படுத்தினதினாலும்,—தூரத்துமாக்களுக்குள்ளே வாசமாயிருக்கையில் அவர்களுடைய மோகத்தால் வருத்தப்பட்டே,—நாடோறும் அவர்களுடைய பாவக் கிரியைகளைக் கண்டு கேட்டு, நீதியுள்ள தன்னுடைய ஆத்துமத்திலே கிலேசத்தை அனுபவித்த அந்த நீதிமானாகிய லோத்தைக் கர்த்தர் இரட்சித்ததினாலும்,—பத்தியுள்ளவர்களைச்

சோதனைகளினின்று விடுவிக்கவும்,—துன்மார்க்கரை, விசேஷமாக அசுத்தத்தின் இச்சையோடே மாயிசுத்திற்கேற்க நடந்து, அரசாளுகையை அவமதித்தவர்களைத் தண்டனைக்காக, நியாயத்தீர்ப்பு நான்வரைக்கும் காவலிலடைத்துவைக்கவும் அறிவாரென்று விளங்கும். இவர்கள் துணிகரமுள்ளவர்கள், அகங்காரிகள், அஞ்சாமல் மேலோரைத்துஷிக்கிறவர்கள்.—இவர்களைப் யசபார்க்கிலும் அதிக வல்லமையும் பராக்கிரமமுமுள்ளதேவதூதரும், கர்த்தருக்குமுன்பாக அவர்களுக்கு விரோதமாய் நிந்தனையுள்ள குற்றத்தைச்சாற்றமாட்டார்கள்.—இவர்களை பிடியுண்டழிக்கப்படுவதற்குண்டானபுத்தியற்ற மிருகங்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளை நிந்தித்து, தங்கள் கேட்டினாலே முழுவதும் அழிக்கப்பட்டு, தூக்கிரியைக்குத்தக்கபலனை அடைவார்கள்.—இவர்கள் பகற்காலத்திலும் போய்குசனம் பண்ணிக் காலம்போக்குவது செளக்கியமென்றெண்ணுகிறார்கள். தங்கள் கபடத்தினால் சுகபோகிகளாயிருந்து, உங்களுடனே விருந்துண்கையில் களங்கமுந் தோஷமுமாயிருக்கிறார்கள்.—பரஸ்திரிவிசப்பட்டதும், பாவத்தை யெவிட்டொழியாததுமாகிய கண்ணெள்ளவர்கள், ஸ்திரமற்ற ஆத்துமாக்களை வஞ்சிப்பவர்கள், பொருளாசைகளிற் பழகின இருதயமுள்ளவர்கள்; சபிக்கப்பட்ட சந்தியார்.—நன்னெறியை விட்டு ஓடித்தவறி, அநியாயத்தின் கூலியைவிடும்பின பேயோரின் புத்திரனாகிய பிலியாயின் வழியிலுட்பட்டுப்போகிறார்கள்.—அந்தத் தீர்க்கதரிசி தன் குற்றத்தினியித்தந் கடிந்துகொள்ளப்பட்டான்: பேச்சற்றகருத்தை, மனுஷர்பேச்சைப்பேசி, அவன் மனிகேட்டைத்தடுத்தது,—அவர்கள் கீற்றுகி யெண்ணுகள், சமுல்காற்றினால் அடிக்கப்படுகிற மேகங்கள்; அவர்களுக்கு நித்திய அகோர அந்தகாரமிடப்பட்டிருக்கின்றது.—வஞ்சகமாய் நடக்கி யுறவர்களைவிட்டுத் தப்பினவர்களிடத்தில் அவர்கள் மிகவும் அகந்தையான லீன்மொழிகளைப் பேசி, மாயிசுஇச்சைகளினாலும், விசாரங்களினாலும் தந்திரமாய் வசிகரம் பண்ணுகிறார்கள்.—நாங்களை கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும் அவர்களுக்கு விதேலைய வாக்ருத்தத்தம் பண்ணுகிறார்கள்: எதினால் ஒருவன் மேற்கொள்ளப்பட்டிருக்கிறானோ, அதற்கே அடிமைப்பட்டிருக்கிறான்.—கர்த்தரும், இரட்சகருமாயே உயசுக்கிறிஸ்துவை அறிகிற அறிவினால் உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள், தி

(உய)ரோ.யெ.சு.(உக)உ.நீமோ.கூ.யெ. க.பேதுரு.க.யெ. உ.சாமு.உ.க.உ. ஓக்.க.சு.க. அப்.க.யெ.க.—(உ. அதி.க.) உபா.யெ.க. மத்.உ.ச.யெ.க. அப்.உ.யெ.கூ. க.கொரி.யெ.யெ.க. க.நீமோ.ச.உ. உ.நீமோ.கூ.க.கூ. க.யோவா.ச.ச.யூதா.ச.யெ.க. க.கொரி.சு.உ.யெ. கலா.கூ.யெ.ச. எபே.க.அ. எபி.யெ.உ.க. க.பேதுரு.க.யெ.யெ. வெளி.கூ.க. பிலி.கூ.யெ.கூ.ரோ.யெ.யெ.யெ. உ.கொரி.யெ.யெ.யெ.யெ. க.நீமோ.சு.கூ. நீத்.க.யெ.க. உ.கொரி.உ.யெ. உபா.கூ.உ.கூ.யூதா.ச.யெ.கூ.ச.யெ.யெ. யூதா.சு. யோவா.அ.ச.ச. க.யோவா.கூ.யெ. ஓக்.அ.கூ.க. வெளி.உ.யெ.உ.கூ. (கூ) ஆதி.எ.எ.எ.உ.கூ. எபி.யெ.க.எ. க.பேதுரு.கூ.யெ. க.பேதுரு.கூ.யெ.க. அதி.கூ.சு. (சு) ஆதி.யெ.கூ.உ.ச. உபா.உ.கூ.உ.கூ. யூதா.எ.எ.எ.உ.கூ.யெ.(எ)ஆதி.யெ.கூ.யெ. (அ) சங்.யெ.கூ.கூ.கூ.கூ.எ. எசேக்.கூ.ச. (கூ) சங்.கூ.யெ.யெ.க. க.கொரி.யெ.யெ.கூ. (ய) யூதா.சு.எ.அ.யெ.யெ. (யெ) யூதா.கூ. (யெ) எரோ.யெ.கூ. யூதா.யெ. (யெ) பிலி.கூ.யெ. யூதா.யெ. க.கொரி.யெ.உ.யெ.உ.கூ.(யெ)யூதா.யெ.கூ.(யெ) என்.உ.உ.சு.எ.உ.கூ.உ.கூ.யூதா.யெ. (யெ) யூதா.யெ.யெ. (யெ) யூதா.யெ. அப்.உ.ச.யெ. (யெ) கலா.கூ.யெ.க.க.பேதுரு.உ.யெ.சு. யோவா.அ.கூ.சு. ரோ.சு.யெ. (உய) மத்.யெ.ச.கூ. ஓக்.யெ.உ.கூ. எபி.சு.ச. அதி.கூ.உ.ச.

யோவான் எழுதிய சாதாரண

முதலாம் நிருபம்.

க. அதிகாரம்.

க. வாக்காகிய கிறிஸ்துவை விவரித்தல்: **கி. அவருடன் ஐக்கம்பெற்றுப் பாவவிமோசனமடைதல்.**

ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்கள் கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினால் பரிசித்ததாகிய சீவனையுடைய வாக்கைத் தெரிவிக்கிறோம்.

உ. அந்தச் சீவன் வெளிப்பட்டது, பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதாகிய அந்த நித்தியசீவனை நாங்கள் கண்டு, அதற்குச் சாட்சியிட்டு, உங்களுக்குத் தெரிவிக்கிறோம்;
ங. நீங்கள் எங்களோடே ஐக்கமாகும்பொருட்டு, நாங்கள் கண்டுமிருப்பவைகளை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்: எங்கள் ஐக்கம் பிதாவோடும், அவருடைய குமாரனாகிய யேசு கிறிஸ்துவோடும் இருக்கின்றதே.—உங்களுக்குப் பூரணசந்தோஷமுண்டாகும்படி, இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.—தேவனே ஒளி, அவரிடத்தில் இருள் சற்றுமில்லை; அவரிடத்தில் நாங்கள் கேட்டதும், உங்களுக்குத் தெரிவிக்கிறதாகிய விசேஷம் இதுவே.—நாம் இருளிலே நடக்கையில், அவரோடே ஐக்கப்பட்டவர்களைன்றோமானால், நாம் சத்தியத்துக்கிசைய நடவாமற் பொய்சொல்லுகிறோம்:—அவர் ஒளியிலிருக்கிறதபோல் நாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர் ஐக்கப்பட்டவர்களாவோம், அவர் குமாரனாகிய யேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லாப்பாவத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கின்றது.—நமக்குப் பாவமில்லை யன்றோமானால், நாமே நம்மை வஞ்சிக்கிறோம், சத்தியம் நமக்குள்ளே இல்லை.—நம்முடைய பாவங்களை நாம் உணர்ந்து சொன்னோமாகில், அவர் பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநீதியினின்றும் நம்மைச் சுத்திகரிக்கத்தக்க உண்மையும் நீதியுமுள்ளவராயிருக்கிறார்.—நாம் பாவஞ் செய்யவில்லையென்றோமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறோம், அவருடைய வாக்கு நமக்குள்ளேயிராது.

உ. அதிகாரம்.

க. கிறிஸ்து நமக்குப் பாவபிராயச்சித்தமாதல்: **க. தேவகட்டளையைக்காத்துக்கொள்வது அவரை அறியும் அறிவுக்கு அடையாளமெனச்சாதித்தல்: எ. ஒருவரை ஒருவர் நேசிப்பதுகடமையெனக் காட்டல்: ஐ. இப்பிரபஞ்சத்தை நேசிக்கப்படாதென விலக்கல்: ஐ. கள்ளக் கிறிஸ்துவைக் குறித்து எச்சரித்தல். மெய்க்கிறிஸ்துவின்மேல் விசுவாசிக்கும்படி எவல்.**

என்பின்காணே, நீங்கள் பாவஞ்செய்யாதபடி, இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்தாலும், நீதியுள்ளவராகிய யேசு கிறிஸ்துவின்மேல் பரிந்துபேசுகிறவர் பிதாவினிடத்தில் நமக்குண்டு.—அவர் நம்முடைய பாவங்களினிமித்தம் மாத்திரமல்ல, சருவலோகத்தாருடைய பாவங்களினிமித்தமும் பிராயச்சித்தமாயிருக்கிறார்.—மேலும் அவருடைய கட்டளைகளை நாம் காத்தாடாந்நால், அவரை அறிந்திருக்கிறோமென்று அதினால் உணரலாம்.—அவருடைய கட்டளைகளைக் காத்து நடவாமல், அவரை அறிந்து கொண்டேனென்று சொல்லுகிறவன் பொய்யன், சத்தியம் அவனுக்குள்ளேயில்லை.—அவருடைய வாக்கைக்காத்து நடக்கிறவனிடத்தில் தேவ அன்பு நிறைவேற்றம்பெற்றதே: நாம் அவருக்குள்ளிருக்கிறோமென்பதை அதினால் அறியலாம்.—அவரிடத்தில் நிலைத்திருக்கிறெனென்று சொல்லுகிறவன் அவர் நடந்த பிரகாரந்தானும் நடக்கவேண்டும்.—சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கட்டளையையல்ல, ஆதியுடைய நீங்கள் பெற்றிருக்கிற பழைய கட்டளையையே எழுதுகிறேன். ஆதிமுதல் நீங்கள் கேட்டவாக்கியமே அந்தப்பழைய கட்டளை.—அன்றியும் நான் உங்களுக்குப் புதிய கட்டளையையும் எழுதுகிறேன். இருள்நீக்கி மெய் ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறபடியால், இது அவரைக்குறித்தும் உங்களைக்

(க. அதி. க.) யோவா.க.க.யி.ச. உ.பேதுரு.க.யி.ச. ஓக்.உ.ச.க. யோவா.உ.யி.உ.எ. (உ) யோவா.க.ச. யோவா.யி.ச.க. ரோ.யி.ச.உ.ச. க.தீமோ.க.யி.ச. யோவா.உ.ச.உ.ச. அப்.உ.க.உ. அதி.கி.உ.யி. யோவா.க.க.உ. (க) அப்.ச.உ.யி. யோவா.யி.எ.உ.ச. க.கொரி.க.க. (ச) யோவா.யி.கி.யி.ச. உ.யோவா.யி.உ. (இ) அதி.க.யி.ச. யோவா.க.க. (ஊ) உ.கொரி.க.யி.ச. (எ) க.கொரி.க.யி.ச. எ.பே.க.யி.ச. எ.பி.க.யி.ச. க.பேதுரு.க.யி.ச. வெளி.க.கி. (அ) க.இரா.யி.ச.ச. உ.நா.ளா.க.க.ச. யோபு.யி.கி.யி.ச. யோபு.உ.கி.ச. நீதி.உ.யி.ச. பிர.எ.உ.யி. யா.க.க.உ. அதி.உ.ச. (க) சந்.க.உ.கி. நீதி.உ.யி.ச. யி.ச.வ.ச. எ. சந்.கி.உ.—(உ) அதி. க.) ரோ.யி.ச.க.ச. க.தீமோ.உ.கி. எ.பி.எ.உ.கி. (உ) ரோ.க.உ.ச. உ.கொரி.கி.யி.ச. யோவா.க.உ.க. (ச) அதி.க.ச.யி.ச. (இ) யோவா.யி.ச.உ.ச.உ.ச. அதி.ச.யி.உ.யி.ச. (ஊ) யோவா.யி.கி.யி.ச. மத்.யி.ச.உ.க. யோவா.யி.கி.யி.ச. க.பேதுரு.உ.உ.ச. (எ) உ.யோவா.கி. அதி.க.யி.ச. (அ) யோவா.யி.கி.யி.ச. ரோ.யி.கி.யி.ச. எ.பே.கி.யி.ச. க.கெ.ச.கி.யி.ச. யோவா.க.க.

க குறித்தும் மெய்யாயிருக்கின்றது.—தன் சகோதரனைப் பகைத்து ஒளியிலேயிருக்கிறேனென்று சொல்லுகிறவன், இதுவரைக்கும் இருளிலேயிருக்கிறான்.—தன் சகோதரனில் அன்பாயிருக்கிறவன் ஒளியில் நிலைத்திருக்கிறான், இடறுவதற்குக் காரணம் அவனில் இல்லை.—தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலேயிருக்கிறான், இருளில் நடக்கிறான், இருளானது தன் கண்களைக் குருடாக்கிப்படியால், தான்போகுமிடமின்ன உடென்றறியான்.—பின்னாகளே, அவருடைய நாமத்தினியித்தம் உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டபடியால் உங்களுக்கு எழுதுகிறேன்.—பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, தீயனை நீங்கள் செய்த தினால் உங்களுக்கு எழுதுகிறேன். குழந்தைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறபடியால் உங்களுக்கு எழுதுகிறேன்.—பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்கள், தேவவாக்கு உங்களிடத்தில் நிலைத்திருக்கின்றது, நீங்கள் தீயனைச் செய்தபடியினால் உங்களுக்கு எழுதுகிறேன்.—இப்பிரபஞ்சத்திலும், இப்பிரபஞ்சத்திலுள்ளவைகளிலும் அன்பு வைக்கவேண்டாம். இப்பிரபஞ்சத்தில் அன்புவைக்கிறவனிடத்தில் பிதாவின் அன்பேயில்லை.—மாமிச இச்சையும், கண்களின் இச்சையும், சீவனத்தின் பெருமையுமாகிய இப்பிரபஞ்சத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினால் வள, இப்பிரபஞ்சத்தினுண்டாயின.—இப்பிரபஞ்சமும், அதின் இச்சையும் அகன்றுபோகின்றன: தேவனுடைய சித்தத்தின்படி நடக்கிற மெய் வனென்றைக்கும் நிலைப்பான்.—குழந்தைகளே, கடைசிக்காலமாயிற்று: சிறித்துவின் விரோதி வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி, இப்பொழுதே சிறித்துவுக்கு விரோதிகள் அநேகருண்டு; அதினூட்கடைசிக்காலமாயிற்றென்று அறிவோம்.—அவர்கள் நம்மிடத்திலிருந்து புறப்பட்டார்கள், ஆனாலும் அவர்கள் நம்முடைய பட்சத்தாரல்ல; நம்முடைய பட்சத்தாரானால் நம்முடைய பட்சத்தாரல்லவென்று வெளியொருமடிக் கே புறப்பட்டார்கள்.—நீங்கள் பரிசுத்தரால் அபிஷேகத்தைப் பெற்றுச் சகல உதையும் அறிந்திருக்கிறீர்கள்.—சத்தியத்தை நீ

கள் அறியாததினியித்தமல்ல, அதையும், சத்தியத்தால் ஒருபொய்யுமுண்டாயிராதென்பதையும் அறிந்திருக்கிறதினியித்தம் உங்களுக்கு எழுதுகிறேன்.—யேசுவானவர், சிறித்து அல்லவென்று மறுதலிக்கிறவனே யன்றி, வேறாப்பொய்யன்; பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே சிறித்துவுக்கு விரோதி.—குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவைப்பற்றிக்கொள்ளான்: குமாரனை அறிக்கையெடுக்கிறவன் பிதாவையும் பற்றிக்கொள்ளுகிறான்.—ஆதலால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது. ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களுக்கும் மாரணிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.—அவர் நமக்குப்பண்ணின வாக்குத்தந்தம் நித்திய உடையேனே.—உங்களை வஞ்சிக்கத் தேடுகிறவர்களைச் சகுறித்து இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்.—நீங்கள் அவராம்பெற்ற அபிஷேகம் உங்களுடைய குள் நிலைத்திருந்தால் ஒருவரும் உங்களுக்குப் போதிக் கவேண்டவெதில்லை: அந்த அபிஷேகஞ்சகலகாரியங்களையும் உங்களுக்குப் போதிக்கின்றது, அதுவே சத்தியம், பொய்யல்ல, ஆதலால் அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்கள்.—பின்னாகளே, அவரில் நிலைத்திருக்கன்; நிலைத்திருந்தால் அவர் வெளிப்படும் பொழுது நாம் அவரால் இலச்சை அடையாமல் அவர் சமூகத்தில் தைரியமுள்ளவர்களாயிருப்போம்.—அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீதியைச் செய்கிறவனெவனும், அவராலே பிறந்தானென்றறிந்திருப்பீர்கள்.

௩. அதிகாரம்.

க. தேவன் நம்மேல் விளக்கின தயையைக்காட்டல். அதினியித்தம் பாவம்விட்டு விலகுவது அவசியமெனத் தெரிவித்தல். ஒருவரிவொருவர் அன்பாயிருப்பதும் நற்கிரியைகளைச் செய்வதும் கடமையெனக்காட்டல்.

நாம் தேவனுடைய புத்திரரென்றழைக்கப்படுவதினால், பிதா நம்மேல்வைத்த மிகுந்த அன்பை நினைத்துப்பாருங்கள்: உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியாது.—பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய புத்திரராயிருக்கிறோம், இனி என்னவிதமாயிருப்போமென்று இதுவரைக்கும் வெளிப்படவில்லை: ஆயினும் அவர் வெளிப்படும்பொழுது அவர்

(க) க.கொரி.யுக.உ. உ.பேதுரு.க.க. (ய) அதி.கூ.ய. உ.பேதுரு.க.ய. (யக) யோவா.யெ.க.௩. (யஉ) லூக்.௨௪. ௪௭. அப்.௪.யெ. (யக) அதி.க.க. (யச) ஏபே.கூ.ய. (யடு) ரோ.யெ.உ. மத்.கூ.௨௪. கலா.க.ய. யாக்.௪.௪. (யசு) பிர.௩.யெ. (யஎ) க.கொரி.எ.கூ. யாக்.க.ய. க.பேதுரு.க.௨௪. (யசு) யோவா.௨.க.௩. எபி.க.உ. உ.தெச.௨.௬. உ.பேதுரு.௨.க. மத்.௨௪.௪.௨௬. உ.யோவா.எ. க.தீமோ.௪.க. உ.தீமோ.கூ.க. (யக) உபா.யுக.யெ. சங்.௪.கூ. அப். ௨.யெ.கூ.ய. மத்.௨௪.௨.கூ. யோவா.கூ.௭. உ.தீமோ.௨.யெ. க.கொரி.யெ.யெ. (யஉ) உ.கொரி.க.௨.க. எபி.க.கூ. மார். ௧.௨௪. அப்.கூ.யெ. யோவா.யெ.௪.௩. (௨௨) அதி.௪.கூ. உ.யோவா.எ. (௨௧) யோவா.யெ.௨.௬. உ.யோவா.கூ.யெ. வா.யெ.௭.கூ.ய. (௨௪) உ.யோவா.கூ. யோவா.யெ.௨.௬. (௨௩) யோவா.யெ.௭.கூ. (௨௭) வச.௨.யெ. எரே.கூ.கூ.௬. எபி.அ.யெ.யெ. யோவா.யெ.௨.௬. (௨௪) அதி.கூ.உ. அதி.௪.யெ. (௨௧) அப்.௨.௨.யெ. அதி.கூ.எ.யெ.—(கூ. அதி. க) யோவா.க.யெ. யோவா.யெ.யெ.யெ. (௨) ஏசா.௩.கூ.௩. ரோ.அ.யெ. கலா.கூ.௨. ரோ.அ.யெ. உ.கொரி.௪.யெ. ரோ.அ.௨.கூ. க.கொரி.யெ.௪.கூ. பிலி.கூ.௨. கொலோ.கூ.௪. உ.பேதுரு.௧.௪. யோபு.யெ.௨.௬. சங்.யெ.யெ. மத். ௩. க.கொரி.யெ.யெ. உ.கொரி.௩.௬.

இருக்கிற தன்மையாய் அவரைத்தரிசிப்போம்; ஆதலால் அவருக்கொப்பாவோமென்று அறிந்திருக்கிறோம்.-அவர்மேல் இத்தகரம்பிக்கை கொண்டு இருப்பதெனவெனவே அவன், அவர் சத்தமுள்ளவராயிருக்கிறதெனவே தன்னையுஞ் சத்திகரிக்கிறான்.-பாவஞ்செய்கிறவனெனவே, அவன் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்: நியாயப்பிரமாணத்தை மீறுதலே பாவம்.-அவர் நம்முடைய பாவங்களை நீக்கும்படி வெளிப்பட்டாரென்று அறிந்திருக்கிறீர்கள்; அவரிடத்திலே பாவமில்லை.-அவரிடத்தில் நிலைத்திருக்கிறவனெனவே, அவன் பாவஞ்செய்கிறதில்லை: பாவஞ்செய்கிறவனெனவே, அவன் அவரைத்தரிசிக்கவுமில்லை, அவரை அறியவுமில்லை.-பிள்ளைகளே, ஒருவரும் உங்களை வஞ்சிக்கவிடாதிருங்கள்: நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோல நீதியுள்ளவரையிருக்கிறான்.-பாவஞ்செய்கிறவன் பிசாசினுண்டாயிருக்கிறான்: பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசின் கிரியைகளை அழிக்கும்பொருட்டுத் தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.-தேவனிடத்திற் பிறந்தவனெனவே, அவனுக்குள் அவருடைய வித்துத்தரித்திருக்கிறபடியினால் அவன் பாவஞ்செய்யான்; அவன் தேவனிடத்திற் பிறந்தபடியால் பாவஞ்செய்யமாட்டான்.-இதினாலே தேவனுடைய பிள்ளைகளும், பிசாசின் பிள்ளைகளும் இன்றொன்று வெளிப்படும்: நீதியைச் செய்யாமலும், தன் சகோதரனில் அன்பாயிராமலும் இருப்பவன் தேவனால் உண்டானவனல்ல.-நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷம்.-தீயனனுண்டாயிருந்து, தன் சகோதரனைக் கொலைசெய்தகாயீனைப்போலிருக்கப்படாது. அவன் எதினியித்தம் அவனைக் கொலைசெய்தான், தன் சுயகிரியைகள் அநீதியானவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியானவைகளுமாக மாறாமல் அப்படிச் செய்தான்.-என் சகோதரரே, உலகத்தார் உங்களைப்பகைத்தால் ஆச்சரியப்படவேண்டாம்.-நாம் சகோதரரில் அன்பாயிருக்கிறபடியால், மரணத்தைவிட்டுநீங்கிச் சேவனுக்குட்டோமென்றறிந்திருக்கிறோம். சகோதரனில் அன்பாயிராதவன் மரணத்தில் நிலைத்திருக்கிறான்.-தன் சகோதரனைப் பகைக்கிற எவனுங் கொலைபாதகன்: எந்தக்கொலைபாத

தகனுக்குள்ளும் நித்தியவேடன் நிலைத்திராதென்றறிந்திருக்கிறீர்கள்.-அவர் தமது சேவனை நமக்குக் காட்டுப்பித்ததினால் அன்பு இன்னதென்றறித்தோம்: நாமும் சகோதரர்நிலைத்திருக்கவேண்டிக் கடனாளிகளாயிருக்கிறோம்.- இவ்வலகத்தின் யென்பொருளையுடையவன் ஒருவன், தன்சகோதரன் குறைவுபடக்கண்டும், தன்னிருதயத்தை அவனுக்கடைத்துக்கொண்டால், அவனுக்குள்ளே தேவனுடைய அன்பு நிலைத்திருக்கிறதென்படி.-என்பிள்ளைகளே, சொல்லினாலும் காலினாலும் கிரியையினாலும் உண்மையினாலும் அன்பு கூரக்கடவோம்.-அதினாலே நம்மைச் சத்தியமுள்ளவர்களென்று நாம் அறிந்து, அவருக்கு முன்பாக நம்முடைய மனதை நிச்சயப்படுத்தலாம்.-நமது இருதயமே நம்மைக்குற்றவாளிக உயளாகத் தீர்க்குமானால், நம்முடைய இருதயத்திலுந் தேவன் பெரியவராய்ச் சகலத்தையும் அறிந்திருக்கிறார்.-பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக்குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், தேவனிடத்தில் நாம் தையவன் கொள்வோம்.-அன்றியும், அவருடைய கட்டளைகளை நாம் காத்து, அவர் பார்வையிற் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால், நாம் வேண்டிக்கொள்வதெதுவோ, அதை அவரிடத்திற் பெற்றுக்கொள்வோம்.-நாம் அவருடைய குமாரனாகிய யேசுக்கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருப்பதே அவருடைய கட்டளை.-அவருடைய கட்டளைகளைக் காத்து நடக்கிறவன் அவரிடத்தில் நிலைத்திருக்கிறான், அவரும் இவனிடத்தில் நிலைத்திருக்கிறார். அவர் நம்மிடத்தில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்கு அருளிய ஆவியினால் அறிந்திருக்கிறோம்.

ச. அதிகாரம்.

க. பரிட்சிக்காமல் எந்தப்போதகரையும் அங்கிகரிக்கத்தகாதென்று விலக்கல்: ஏ. ஒருவரில் ஒருவர்களைக்கிற அன்பின்பலனை நிரூபித்தல். பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றினபடியால், நீங்கள் ஒவ்வொரு ஆவியையும் நம்பாதிருங்கள்: அந்த ஆவிகள் தேவனுண்டானவைகளோ வென்று பரிட்சித்துப்பாருங்கள்.-யேசுக்கிறிஸ்து மாயிசுத்தில் வந்தாரென்று அறிக்கையி

(க) அதி.ச.யெ. (ச) ரோ.ச.யெ. (இ) அதி.க.உ. ஏசா.இ.க.உ.க.யெ. க.திமோ.க.யெ. எபி.க.க. க.பேதுரு.உ.உ.ச. உ.கொரி.இ.உ.க. எபி.ச.யெ. க.பேதுரு.உ.உ.உ. (சு) அதி.உ.ச. (எ) அதி.உ.உ.ச. எசேக்.யெ.இ-க. ரோ.உ.யெ. (அ) மத்.யெ.கூ.யெ. யோவா.அ.ச.ச. ஆதி.க.யெ. லூக்.யெ.யெ. யோவா.யெ.யெ. எபி.உ.யெ. (க) அதி.இ.யெ. க.பேதுரு.க.உ.க. அதி.உ.உ.க. அதி.ச.அ. (யெ) அதி.க.இ. யோவா.யெ.கூ.ச. அதி.ச.எ.உ.க. உ.யோவா.இ.(யெ)ஆதி.ச.ச.அ. எபி.யெ.க. யூதா.யெ. (யெ)யோவா.யெ.யெ.யெ. உ.திமோ.க.யெ. (யெ) அதி.உ.க.யெ. (யெ)மத்.இ.உ.க. உ.உ. கலா.இ.உ.க. வெளி.உ.க.அ. (யெ)யோவா.கூ.யெ. ரோ.இ.அ. எபே.இ.உ.உ.எ. (யெ) உபா.யெ.எ. லூக்.யெ. அதி.ச.உ.யெ. (யெ) எசேக்.கூ.கூ. ரோ.யெ.க. எபே.ச.யெ. யாக்.உ.யெ.யெ. க.பேதுரு.க.உ.உ. (யெ) யோவா.யெ.யெ.கூ.எ. அதி.க.அ. (உய) க.கொரி.ச.ச. (உக) யோபு.உ.உ.உ.க. எபி.யெ.உ.உ. (உஉ)சங்.கூ.யெ. நீதி.யெ.உ.க. எரே.உ.க.யெ. மத்.எ.அ. மாற்.யெ.உ.ச. யோவா.யெ.யெ. யாக்.இ.யெ. யோவா.அ.உ.க. (உக) யோவா.கூ.உ.க. மத்.உ.உ.க.யோவா.யெ.கூ.ச. எபே.இ.உ. க.தெச.ச.கூ. க.பேதுரு.ச.அ. அதி.உ.அ.யெ. (உச) யோவா.யெ.உ.க. யோவா.யெ.உ.க. ரோ.அ.கூ.—(ச) அதி. க.) எரே.உ.க.அ. மத்.உ.ச.இ. க.கொரி.யெ.உ.க. க.தெச.இ.உ.க. வெளி.உ.உ. மத்.உ.ச.ச.உ.க. அப்.உ.யெ.கூ. க.திமோ.ச.க. உ.பேதுரு.உ.க. உ.யோவா.எ. (உ) க.கொரி.யெ.உ.க.

உகிற எந்த ஆவியுந்தேவனானுண்டாயிற்று: இதனாலே தேவனானுண்டான ஆவியினுள்ளதென்று நீங்கள் அறிந்துகொள்ளலாம்.—யேசுக்கிறிஸ்து மாயிசுத்தில் வந்தாரென்று அறிக்கையிடுத எந்த ஆவியுந்தேவனானுண்டானதல்: அதுவே சிறிஸ்துவுக்கு விருத்தி, அது வருகிறதென்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; இப்பொழுதும் அது உலகத்திலிருக்கின்றது.—பிள்ளைகளே, நீங்கள் தேவனானுண்டானவர்கள், உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்; ஆதலால் அவர்களைச் செய்யுதீர்கள்:—அவர்கள் உலகத்தார்: ஆதலால் உலகத்தைக்குறித்துப்பேசுகிறீர்கள், உலகத்தாரும் அவர்களுக்குச் செவிகொடுக்கிறீர்கள்.—நாங்களோ தேவனுக்குரியவர்கள்: தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனைச் சேராதவன் எங்களுக்குச் செவிகொடான். இவ்விதமாய் நாங்கள் சத்திய ஆவியையும், வஞ்சக ஆவியையும் அறிந்திருக்கிறோம்.—பிரியமானவர்களே, அன்பு தேவனானுண்டானது: ஆதலால் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; அன்புள்ளவர்கள் யாவருந்தேவனிடத்திற் பிறந்து, தேவனை அறிந்திருக்கிறீர்கள்.—தேவனை அன்பு; ஆதலால் அன்பில்லாதவன் தேவனை அறியான்.—தமது ஒருபேரான குமாரனால் நாம் சிவக்கும்படி, அவரை இவ்வுலகத்தில் அனுப்பினதினால், தேவன் நம்மேல்வைத்த அன்பு வெளிப்பட்டது.—நாம் தேவனிடத்தில் அன்பாயிருந்ததினாலேயல்ல, அவரே நம்மில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகத்தமது குமாரனை அனுப்பினார், இதுவே அன்பு.—பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்பாயிருக்கிறதினால், நாமும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும்.—ஒருவனும் ஒருக்காலும் தேவனைத் தரிசிக்கவில்லை. நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், தேவன் நம்முள்ளே நிலைத்திருப்பார், அவருடைய அன்பு நம்மிடத்தில் நிறைவேற்றம்பெற்றிருக்கின்றது.—அவர் தமது ஆவியில் நம்ம்கருணினதினாலே நாம் அவரிலும், அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.—பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராக அனுப்பினதை நாங்கள் பார்த்து, அதற்குச்சாட்சியிடுகிறோமெம்.—யேசு தேவனுடைய குமாரனென்று அறிக்கையிடுகிறவனெவனோ, அவனிடத்தில் தேவன் நிலைத்திருக்கிறார், தேவனிடத்தில்

அவன் நிலைத்திருக்கிறான்.—தேவன் நம்ம்கமேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசிக்கிறோம். தேவனே அன்பு; அன்பிலே நிலைத்திருக்கிறவன் தேவனிடத்தில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனிடத்தில் நிலைத்திருக்கிறார்.—இவ்வுலகத்தில் நாம் அவைவரைப்போல் இருப்பதினால், நியாயத்தீர்ப்பின் காளிலே நாம் தைரியம்கொள்ளும்படி நம்முள் அன்பு நிறைவேற்றிற்று.—அன்பிலே பயமில்லை; யாபூரணமான அன்பு பயத்தை அகற்றும்: பயத்திலே வேதனை உண்டு. பயப்படுகிறவனிடத்தில் அன்பு நிறைவேற்றம் பெறவில்லை.—அவர் நம்ம்கமில் அன்பு கூர்ந்தபடியால், நாமும் அவரில் அன்புகூருகிறோம்.—ஒருவன் தன் சகோ உபதானிப்புகைத்து, நான் தேவனில் அன்புகூருகிறேனென்றால், அவன் பொய்யன்: தான்கண்ட தன் சகோதரனில் அன்புகூராதவன், தான் காணாத தேவனில் அன்பாயிருப்பதென்படி.—தேவனில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிலும் அன்புகூரவேண்டுமென்னுங்கட்டினையை அவராலே பெற்றிருக்கிறோம்.

டு. அதிகாரம்.

க. சகோதரரில் அன்புவைப்பதற்கு தேவனுடைய கட்டினையைக் காத்துக்கொள்வதற்கு தேவனுடைய அன்புக்கு அடையாளமெனக்கட்டல்: யேசு தேவன் தமது சனங்களின் பிரார்த்தனையைக்கேட்டு அவைகள் நிறைவேற்றம்படி செய்தல்.

யேசுவே சிறிஸ்துவென்று விசுவாசிக்கிறவன் எவனும், தேவனிற் பிறந்திருக்கிறான்: பிறப்பித்தவரில் அன்பாயிருக்கிறயாவரும், அவரிற் பிறந்தவனிலும் அன்பாயிருப்பார்கள்.—நாம் தேவனில் அன்புகூர்ந்து, அவருடைய கட்டினைகளைக்கைக்கொள்வதினாலே, நம்மைத் தேவனுடைய பிள்ளைகளில் அன்புகூருகிறவர்களென்று அறிந்திருக்கிறோம்.—நாம் தேவனுடைய கட்டினைகளைக் கைக்கொள்ளுகிறது அவரில் அன்புகூருதலாம்: அவருடைய கட்டினைகள் கடினமுள்ளவைகளல்ல. நம்முடைய விசுவாசமே, உலகத்தைச் செய்யப்பதாகியசெயம், தேவனில் பிறந்தவனெவனோ, அவன் உலகத்தைச்செய்க்கிறான்.—யேசுவே தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனெய்யன்றி, உலகத்தைச்செய்க்கிறவன் வேறார்.—யேசுக்கிறிஸ்துவென்னும் இவரே சலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; சலத்தினாலே மாத்திரமல்ல, சலத்தினாலும் இரத்தத்தினாலே வந்தவர். ஆவிசத்தியமுள்ளதாத

(க) அதி.உ.உஉ. உயோவா.எ. உ.தெச.உ.எ. (ச) அதி.டு.ச. யோவா.யெ.க. க.கொரி.உ.யெ. எபே.உ.உ(டு) யோவா.க.க.க. யோவா.யெ.யெ. (க) யோவா.அ.ச.எ. க.கொரி.யெ.க.எ. உ.கொரி.யெ.எ. ஏசா.அ.உ.யெ. க.கொரி.யெ.யெ. (அ) வச.யெ. (க) யோவா.க.யெ. ரோ.டு.அ. ரோ.அ.க.உ. அதி.டு.யெ. (ய) யோவா.யெ.யெ. ரோ.டு.அ.யெ. தீ.க.ச. அதி.உ.உ. (யெ) மத்.யெ.க.க. யோவா.யெ.யெ.யெ. (யெ) யோவா.க.யெ. க.தீமோ.க.யெ. அதி.உ.டு. (யெ) யோவா.யெ.உ.யெ.(யெ)யோவா.க.யெ. யோவா.க.யெ. (யெ) ரோ.யெ.க. (யெ) வச.அ.யெ. (யெ) யாக்.உ.யெ. அதி.க.க.(யெ)வச.யெ. (உயெ) அதி.உ.ச. வச.யெ. (உச)மத்.உ.உ.க.எ.க.க. யோவா.யெ.க.ச.—(டு) அதி. (க) யோவா.க.யெ. அதி.உ.உ.உ.உ.க. யோவா.க.யெ. யோவா.யெ.உ.க.(க)யோவா.யெ.யெ.உ.க.உ.க. உ.யோவா.க.யெ.க.க. அ. மத்.யெ.க.யெ.(ச)யோவா.யெ.க.க.க.(டு)க.கொரி.யெ.டு.எ. (ச)யோவா.யெ.க.ச. யோவா.யெ.யெ. க.தீமோ.க.யெ.க.

எ லால் ஆவியே சாட்சியிடுகின்றது.—பிதா, வாக்கு, பரிசுத்த ஆவியென்னும் இம்மூவரும் பரமண்டலத்திலே சாட்சியிடுகிறார்: இம்மூவரும் ஒருவரே.—ஆவி, சலம், இரத்தமென்னும் இம்மூன்றும் பூமண்டலத்திலே சாட்சியிடுகின்றன: இம்மூன்றும் ஒன்றாய்ப்பொருந்துகின்றன.—நாம் அங்கிகரிக்கிற மனுஷருடைய சாட்சியிலும், தேவனுடைய சாட்சியே சிரேஷ்டம்: தேவன் தம்முடைய குமாரனைக்குறித்து இட்டசாட்சியிதுவே.—தேவனுடைய குமாரனில் விசுவாசமாயிருக்கிறவன் தனக்குள்ளே அந்தச்சாட்சியைப்பெற்றிருக்கிறான்: தேவனை விசுவாசியாதவன், தேவன் தம்முடைய குமாரனைக்குறித்து இட்டசாட்சியை விசுவாசியாததினாலே, அவரைப் பெய்யராக்குகிறான்.—தேவன் நமக்கு நித்திய சீவனை அருளியிருக்கிறார், அந்தச்சீவன் அவருடைய குமாரனிவிருக்கின்றது, இதுவேசாட்சி.—
 ௨௨ குமாரனை அங்கிகரிக்கிறவன் சீவனைப்பெற்றிருக்கிறான்; தேவனுடைய குமாரனை அங்கிகரியாதவன் சீவனைப்பெறான்.—தேவனுடைய குமாரனின்நாமத்தில்விசுவாசித்திருக்கிறநீங்கள் நித்திய சீவனையுடையவர்களென்றறிந்து, தேவனுடைய குமாரனின் நாமத்தில்நம்பிக்கையாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதினேன்.—அவருடைய சித்தத்தின்படி நாம் எதையாகிலும்வேண்டினால், அவர் நமக்கு அருளுவாரென்று அவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.—
 ௨௩ அன்றியும் நாம் எதைக்கேட்டாலும் அவர் நமக்கு

சுச்செவிகொடுப்பாரென்று நாம் அறிந்திருந்தால், அவரிடத்தில் நாம் பண்ணின விண்ணப்பங்களைப் பெற்றோமென்றும் அறிந்திருக்கிறோம்.— ஒருவன் மரணத்துக்கேதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்யக்கண்டால் பிரார்த்தனை பண்ணக்கடவன், அப்பொழுது அவனுக்கு மரணத்துக்கேதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்காகச் சீவனை அருளுவார். மரணத்துக்கேதுவான பாவமுமுண்டு: அவன் அதைக்குறித்துப் பிரார்த்தனைபண்ணச் சொல்லமாட்டேன்.—அஃயெதியெல்லாம் பாவம்: மரணத்திற்கேதுவல்லாத பாவமுமுண்டு.—தேவனிடத்திற் பிறந்தவ யிளவெவனோ, அவன் பாவஞ்செய்கிறதில்லை; தேவனிடத்திற் பிறந்தவன் தன்னைக்காக்கிறான், ஆகையால் தீயன் அவனைத்தொடானென்று நாம் அறிந்திருக்கிறோம்.—நாம் தேவனுலண்டாயிருக்கிறோம், உலகமுழுவதும்நீயனுக்குள் கிடக்கின்றதென்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.—மேலும் நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்ளும்பொருட்டுத் தேவனுடைய குமாரன்வந்து நமக்கு அறிவைக்கொடுத்தாரென்று அறிந்திருக்கிறோம்: நாம் அவருடைய குமாரனாகிய யேசுக்கிறிஸ்து வென்னுஞ் சத்தியமானவருக்குள்ளிருக்கிறோம். இவரே மெய்யான தேவனும்கிற சீவனுமாயிருக்கிறார்.—பிள்ளைகளே, நீங்கள் உங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.

(எ)யோவா.க.க. வெளி.யூ.யூ. யோவா.ய.கூ. (க)யோவா.அ.யெ.யு. மத்.கூ.யூ.யெ. (ய)ரோ.அ.யூ. கலா.ச.க.யோவா.கூ.கூ. (யக) அதி.உ.உ.௩. யோவா.க.ச. (யஉ)யோவா.கூ.கூ. (யக) யோவா.உ.யூ.கூ. அதி.க.க.உ. (யச) அதி.கூ.உ.உ. (யசு) யோபு.சஉ.அ. யாக்.௩.யெ.யு. மத்.யஉ.கூ.கஉ. மாற்.கூ.உக. ஓக்.யஉ.ய. எபி.கூ.க. ஏரே.எ.யூ. யோவா.யெ.க. (யஎ) அதி.கூ.ச. (யஅ) க.பேதுரு.க.உக. யாக்.க.உஎ. (யக) கலா.க.ச. (உய) ஓக்.உச.சு. யோவா.யெ.க. ஏசா.கூ.க. ஏசா.சச.க.ஏசா.௩.௩. யோவா.உ.யூ.உஅ. அப்.உ.யூ.உஅ. ரோ.கூ.௩. க.திமோ.கூ.யூ. தித்.உ.யூ. எபி.க.அ. (உக)க.கொரி.யூ.யச.

வையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்
 6க கி.—தூராசாரத்தைவிட்டு நன்மைசெய்து, சமாதா
 னத்தைத்தேடி அதைப்பின்பெருடரக்கடவன்.—
 70உ கர்த்தர் நீதிமாண்கள்மேற் கண்ணோட்டமாகி,
 அவர்கள் பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்க்கி
 71ரூர்: கர்த்தருடைய முகத்தூர்க்கருமக்கார
 72ருக்கு விரோதமாயிருக்கின்றது.—நீங்கள் நன்
 மையைப் பின்பற்றுகிறவர்களானால் உங்களுக்
 73சு குத் தீங்கைச் செய்பவன்யாவான்.—நீதியினியித்
 தம் நீங்கள் உபத்திரவத்தை அனுபவித்தால் வாழ்
 74வுடையவர்களாவீர்கள்; ஆதலால் அவர்களுடைய
 பயங்கரத்துக்கு நீங்கள் பயப்படவும் கலங்க
 75டுவும் வேண்டாம்.—கர்த்தராகிய தேவனை
 உங்கன்மனதிற்பரிசுத்தமாய் மதியுங்கள்: உங்க
 76ளிலுள்ள நம்பிக்கையைக்குறித்து உங்களைவி
 னாவும் யாவருக்குஞ் சாரத்ததோடும், வணக்கத்
 77தோடும் உத்தரஞ்சொல்ல எப்பொழுதும் ஆயத்
 78தமாயிருங்கள்:—கிறிஸ்துவுக்கேற்ற உங்கள்
 கல்லொழுக்கத்தைத் துஷிப்பவர்கள் உங்களைத்
 79தீங்குசெய்பவர்களென்று சொல்லுகிறதினாலே
 வெட்கப்படுபடுக. நம்மனச்சாட்சியைக் காத்
 80திகொள்வீர்களாக.—தீமைசெய்து துக்கத்தை
 அனுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமா
 81னால், நன்மைசெய்து துக்கத்தை அனுபவிப்பது
 82யுமேன்மை.—நீதிபராகிய கிறிஸ்துவும் நம்மை
 த்தேவனிடத்திற் சேர்க்கும்பொருட்டு, அநீ
 83தியுள்ளவர்களுக்குப் பிரதியாய் ஒருதரம் பாவத்
 தினியித்தம் வேதனை அனுபவித்தார்; சரீரத்தில்
 84அவர்கொலையுண்டே ஆவியினால் உயிர்ப்பிக்கப்
 85பட்டார்.—அதினாலே காவலிலுள்ள ஆலிகளி
 டத்தில் அவர்போய்ப் பிரசங்கம்பண்ணினார்.—
 86உ அவைகள் பூருவகாலத்தில் நோவா பேழையை
 ஆயத்தப்படுத்தினநாட்களில் தேவன் நீடிய
 87பொறுமையோடே காத்திருந்தபொழுது, கட்ட
 னைக்கமையாதிருந்தவைகள்: அதில் எட்டுப்பே
 88ராகிய சிலர்மாத்திரஞ் சலத்தினாலே காக்கப்பட்ட
 89உடலார்கள்.—இக்காலத்தில் அதற்குத்திருஷ்டாந்த
 90மாகியஞானஸ்நானம் சரீரஅழுக்கைப்பரிகரியா
 மல், தேவனுக்கு முன்பாக நேர்மையான மன
 91தினச்சாட்சியாய் யேசுக்கிறிஸ்துவின் உயிர்த்
 தெழுதலைக்கொண்டு நம்மையும் இரட்சிக்கின்
 92உஉறது.—அவர் பரமண்டலத்துக்கு எழுந்தருளித்

தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கி
 93ரூர்; தேவனதரும், அதிகாரிகளும், பராகிரம
 முள்ளவர்களும் அவர் வசமாயிருக்கிறார்கள்.
 94ஶ. அதிகாரம்.
 95க. பாவத்துக்கு மரிக்கும்படிவேண்டல். பத்தி
 யாய்நடக்கும்படி வலல்: 96உ. நீதியினியித்தத்
 துயரத்தை அனுபவிப்பதைக்குறித்துத்தேற்றல்.
 97கிறிஸ்து நமக்காகச் சரீரத்தில் உபத்திரவத்
 98தை அனுபவித்தபடியால், நீங்களும் அப்படிப்
 பட்டசிற்தையை ஆயுதமாகத்தரித்துக்கொள்ளுங்
 99கள்.—சரீரத்தில் உபத்திரவத்தை அனுபவிக்கிற
 100வன் பாவங்களைவிட்டு ஓய்ந்திருப்பானே, அதி
 101னால் அவன் சரீரத்தோடே இருக்கும்மனமும் மனு
 102ஷருடைய இச்சைகளின்படியல்ல, தேவனு
 103டைய சித்தத்தின்படியே தன் மீதியான நான்
 104விட்டிருப்பான்.—நாம் விகாரமாய்த் தூராசை
 105கொண்டு, மதுபானம்பண்ணி, பேருணவையு
 106ண்டு, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிர
 107க ஆராதனையைச்செய்து, அஞ்ஞானிகளுடைய
 108இஷ்டத்தின்படி நடந்து கழிந்து வாழ்நாட்கா
 109லும் நமக்குப்போதுமே.—கேட்டுக்கேளுவாகிய
 110அந்தத் துன்மார்க்கத்தில் அவர்களோடே நீங்க
 111ளும் ஓடாமலிருக்கிறதினால், அவர்கள் ஆச்சரியப்
 112பட்டு உங்களைத்தாழிக்கிறார்கள்.—சேவனுள்ளே
 113ருக்கும், மரித்தோருக்கும், நியாயத்திர்ப்புக்கொ
 114டுக்க ஆயத்தமாயிருப்பவருக்கு அவர்கள் கணக்
 115கொப்பிப்பார்கள்.—ஆதலால் மரித்தோர் சரீரத்
 116திலே மனுஷராலே தண்டனைத் தீர்ப்புப்பெற்
 117றும், ஆவியிலே தேவனால் சீவிக்கும்படியாக
 118அவர்களுக்குக் குவிசேஷவிசேஷமாயிரத்தமாகப்பட்ட
 119டது.—எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று:
 120ஆதலால் சாவதானமாயிருந்து பிரார்த்தனைபண்
 121ணி, புத்திதெளிந்தவர்களாயிருக்கக்கடவீர்கள்.—
 122விசேஷமாக ஒருவரில் ஒருவர் மிகவும் அன்
 123பாயிருங்கள்: அன்பானது நிரளானபாவங்களை
 124மறைக்குமே.—மொறுமொறுப்பில்லாமல் ஒரு
 125வரை ஒருவர் உபசரிப்பீர்களாக.—அவனவன்
 126பெற்ற வரத்தின்படி, நீங்கள் தேவனுடைய
 127பல்விதமான கிருபைக்கு நல்ல உக்கிரானக்
 128காரர்ப்போல், ஒருவருக்கொருவர் துணைசெய்யு
 129ங்கள்.—ஒருவன் பேசினால், தேவனுடைய 6க
 வாக்கியங்களுக்கேற்புப் பேசக்கடவன்: 9

(6க) சங்.கௌ.உஎ. ஏசா.க.யெ, 9எ. கூ.யோவா.யெ. ரோ.9உ.9ய. எபி.9உ.9ச. (9உ) யோவா.க.க. யா.கி.
 யெ. (9க) நீதி.யெ.எ. ரோ.9.உ.9ய. (9ச) மத்.9.யெ.யெ. யா.க.9உ.9. ஏசா.9.9உ.9க. ஏரோ.க.9. யோவா.9.ச.
 க.உஎ. (9டு) அப்.ச.9. கொலோ.ச.ச. உ.தீமோ.உ.உ.9. (9க) எபி.9க.9ய. தீ.உ.9. (9ய) ரோ.9.க. எபி.
 9.உ.உ.9. உ.கொரி.9.க.ச. கொலோ.க.உ.உ.9. ரோ.க.க. (9க) அதி.க.9உ. ஏசா.ச.உ.9. (9ய) ஆதி.க.க.9.
 9க. எபி.9க.எ. ஆதி.எ.எ. உ.பேதுரு.உ.9. (9க) எபே.9.உ.9. தீ.க.9. ரோ.9.ய.9. அதி.க.க. (9உ) சங்.யெ.
 க. ரோ.9.க.ச. எபே.க.உ.9. கொலோ.க.க. எபி.க.க.ரோ.9.க.9. க.கொரி.9.9.உ.9. எபே.க.யெ.—(ச.அதி.க.)
 ரோ.ச.உ.எ. கலா.9.உ.9. கொலோ.க.க.9. (9) ரோ.9.ச.எ. கலா.உ.உ.9. யோவா.க.9. ரோ.க.9.க. உ.கொரி.
 9.9.9. யா.க.9.ய.9. (9) எசே.ச.ச.ச. அப்.9.எ.9.9. எபே.உ.உ.9. க.தெ.ச.9.9. தீ.க.க. (ச) அப்.9.க.ச.9. (9)
 அப்.9.ச.உ. ரோ.9.ச.9.9. க.கொரி.9.9.9.9. உ.தீமோ.ச.க. யா.க.9.க. (ச) அதி.க.9.க. (எ) மத்.உ.ச.9.க.
 9. ரோ.9.க.9.9. பிலி.ச.9. எபி.9.உ.9. யா.க.9.9. உ.பேதுரு.க.க.9.க. க.யோவா.உ.9.9. மத்.உ.ச.ச.9.9.
 9.உ.க.ச. கொலோ.ச.உ. (9) கொலோ.க.9.ச. எபி.9.க.க. நீதி.9.9.உ. க.கொரி.9.க.எ. யா.க.9.9.9. (9) ரோ.
 9.9.9. எபி.9.க.உ. உ.கொரி.க.எ. பிலி.உ.9.ச. பிலே.9.ச. (9) ரோ.9.9.உ.க. க.கொரி.ச.எ. மத்.உ.ச.ச.9.9.9.
 9.உ.ச.உ. க.கொரி.ச.க.உ. தீ.க.எ. க.கொரி.9.9.ச. எபே.ச.9.க. (9க) ஏரோ.உ.க.உ.உ. ரோ.9.9.உ.ச.எ.9. க.கொ
 9.9.9. எபே.9.9.9. க.தீமோ.ச.9.க. வெளி.க.ச.க.

ருவன் ஊழியஞ்செய்தால், தேவன் அருளிய சாமர்த்தியத்திற்கேற்கச் செய்யக்கடவன்: அதினால் எல்லாவத்திலேயும் யேசுக்கிறிஸ்துவினால் தேவனுடைய மகிமை விளங்கப்படும், அவருக்கேததியும், வல்லமையுஞ்சதாகாலங்களிலுமுண்டாகக்கடவன். ஆமென்.—
 ௨ பிரியமானவர்களே, உங்களைப்பீட்சிக்கும் அக்கினி உங்களுக்குரேரிட, அபூருவமானகாரியம் நிகழ்ந்ததென்று கருதி ஆச்சரியப்படாமல், கிறிஸ்துவின் உபத்திரவத்திற்குப்பங்குபெற்றதினால் சந்தோஷப்படுங்கள்.—அதினால் அவர் மகிமை பிரகாசிக்குங்காலத்தில் நீங்கள் பரமானந்தத்துடன் கனிகூர்ந்திருப்பீர்கள்.—கிறிஸ்துவின் நாமத்தினியித்தம் நீங்கள் நிந்திக்கப்படடால் வாழ்வடையவர்கள்; தேவனுடைய மகிமையுள்ள ஆவி உங்கள்மேல் தங்கும்: அவர், அவர்களால் நிந்திக்கப்படும், உங்களால் துதிக்கப்படுவார்.—உங்களில் ஒருவனுங்கொலைபாதகனாவது, திருடனாவது, தராசாரனாவது, பிறர்காரியங்களில் தலையிடுகிறவனாவது தண்டனைபடாதபடி பாருங்கள்.—ஒருவன்கிறிஸ்தவரையிருப்பினியித்தம் உபத்திரவப்பட்டால் இலச்சை அடையாமலிருந்து, தேவனை அகினியித்தத்துகிசெய்யவெய்யவன்.—நியாயத்தீர்ப்புத் தேவாலயத்தில் ஆரம்பமாகிறதற்குக் காலம்வந்தது: முதலாவது நம்மிடத்தில் அது ஆரம்பித்தால், தேவனுடைய சவிசேஷத்திற்கு அமையாதவர்களின் முடிவு என்னவாயிருக்கும்.—நீதிமான் இரட்சிக்கப்படுவது அரிதானால், அநீதிமானும், பாவியும் எங்கே நிற்பார்கள்.—ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி துக்கத்தை அனுபவிக்கிறவர்கள், நன்மைசெய்கிறவர்களாய்த்தங்கள் ஆத்தமங்களை உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தரிடத்தில் ஒப்பிக்கக்கடவார்கள்.

௫. அதிகாரம்.

க. முதியோரின் கடமை: ௫. வாலிபர்முதலானவர்களின் கடமை: ௨. மங்கலப்பிரார்த்தனை: ௨௨. நிருபத்தின் முடிவோடு வாழ்த்துதல் சொல்லல். கிறிஸ்துவின் உபத்திரவங்களுக்குச் சாட்சியும், வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியும், உடன்முதியோனுமாகிய நான், உங்களிலுள்ள முதியோருக்கு வேண்டதெலாக இவ்வாக்குகளைச் சொல்லுகிறேன்.—உங்களுக்குள்ளேயிருக்கிற தேவனுடைய ஆட்டுக்கூட்டத்தை நீங்கள் மேய்த்துக்கொள்ளுங்கள், கட்டாயத்தோடல்ல, இஷ்டமாகவும், இழிவான ஆதாயத்துக்கல்ல, சந்தோஷமானதோடும்,—சுதந்தரத்துக்கு அதிகாரிகளாயிராமல், ஆட்டுக்கூட்டத்துக்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறவர்களாகவும், அதை விசாரிக்கக்கடவீர்கள்.—பிரதானமேய்ப்பர் வெளிப்படும்பொழுது, வாடாமகிமையுள்ள முடியைப்பெறுவீர்கள்.—வாலிபரே, முதியோருக்கமைந்திருங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்து கொள்வீர்களாக: அகங்காரிகளைத் தேவன் விரோதிக்கிறார், தாழ்ந்த சிந்தையுள்ளவர்களுக்குக்கிருபை அருளுகிறார்.—ஆதலால் ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உலர்ந்தும்பொருட்டு, அவருடைய வலக்கரத்தின்கீழ் அடங்குவீர்களாக.—அவர் உங்களை விசாரிக்கிறபடியினால், உங்கள் கவலையையெல்லாம் அவர்மேற் சுமத்திவிடுங்கள்.—தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; உங்கள் விரோதியாகிய பிசாசானவன் கருச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமென்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.—உலகத்தில் உங்கள் சகோதரித்திலும் இவ்வீததுக்கங்களுண்டென்றிருந்து, நீங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கெதிர்த்துநிலுங்கள்.—சகலவீத கிருபைக்குங்காரணமும், சொற்பகாலம் துக்கப்படுகிற நம்மைக்கிறிஸ்துவேசுவினால் தமது நித்தியமகிமைக்கு அழைத்தவளுமாகிய தேவன் தாமே உங்களைச் சம்பூரணப்படுத்தி, ஸ்திரமாக்கி, திடமுறுத்தி, அஸ்திபாரப்படுத்தக்கடவர்.—அவருக்கே மகிமையும், வல்லமையும், சதாகாலங்களிலும் இருக்கக்கடவன். ஆமென்.—நீங்கள் ஸ்திரப்பெறப்பெற்றிருபை தேவனுடைய சத்தியகிருபைபாதானைப்பதைக்குறித்து நான் உங்களை எச்சரித்துச்சாட்சியிடுகிறேன், சிலுவானுண்மையுள்ள சகோதரனென்றெண்ணி, நான் சுருக்கமாய் எழுதின பத்திரத்தை அவன் கையிலே கொடுத்து அனுப்பினேன்.—உங்களுடன் பாபிலோனில் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறவர்களும், என்முத்திரனாகிய மாற்கும் உங்களை வாழ்த்துகிறார்கள்.—ஒருவரை ஒருவர் அன்பின் முத்தத்தினாலே வாழ்த்துதல்செய்வீர்களாக. கிறிஸ்துவேசுவைச் சார்ந்த உங்களைவருக்குஞ்சமாதானமுண்டாவதாக. ஆமென்.

துக்கொள்ளுங்கள், கட்டாயத்தோடல்ல, இஷ்டமாகவும், இழிவான ஆதாயத்துக்கல்ல, சந்தோஷமானதோடும்,—சுதந்தரத்துக்கு அதிகாரிகளாயிராமல், ஆட்டுக்கூட்டத்துக்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறவர்களாகவும், அதை விசாரிக்கக்கடவீர்கள்.—பிரதானமேய்ப்பர் வெளிப்படும்பொழுது, வாடாமகிமையுள்ள முடியைப்பெறுவீர்கள்.—வாலிபரே, முதியோருக்கமைந்திருங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்து கொள்வீர்களாக: அகங்காரிகளைத் தேவன் விரோதிக்கிறார், தாழ்ந்த சிந்தையுள்ளவர்களுக்குக்கிருபை அருளுகிறார்.—ஆதலால் ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உலர்ந்தும்பொருட்டு, அவருடைய வலக்கரத்தின்கீழ் அடங்குவீர்களாக.—அவர் உங்களை விசாரிக்கிறபடியினால், உங்கள் கவலையையெல்லாம் அவர்மேற் சுமத்திவிடுங்கள்.—தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; உங்கள் விரோதியாகிய பிசாசானவன் கருச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமென்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.—உலகத்தில் உங்கள் சகோதரித்திலும் இவ்வீததுக்கங்களுண்டென்றிருந்து, நீங்கள் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கெதிர்த்துநிலுங்கள்.—சகலவீத கிருபைக்குங்காரணமும், சொற்பகாலம் துக்கப்படுகிற நம்மைக்கிறிஸ்துவேசுவினால் தமது நித்தியமகிமைக்கு அழைத்தவளுமாகிய தேவன் தாமே உங்களைச் சம்பூரணப்படுத்தி, ஸ்திரமாக்கி, திடமுறுத்தி, அஸ்திபாரப்படுத்தக்கடவர்.—அவருக்கே மகிமையும், வல்லமையும், சதாகாலங்களிலும் இருக்கக்கடவன். ஆமென்.—நீங்கள் ஸ்திரப்பெறப்பெற்றிருபை தேவனுடைய சத்தியகிருபைபாதானைப்பதைக்குறித்து நான் உங்களை எச்சரித்துச்சாட்சியிடுகிறேன், சிலுவானுண்மையுள்ள சகோதரனென்றெண்ணி, நான் சுருக்கமாய் எழுதின பத்திரத்தை அவன் கையிலே கொடுத்து அனுப்பினேன்.—உங்களுடன் பாபிலோனில் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறவர்களும், என்முத்திரனாகிய மாற்கும் உங்களை வாழ்த்துகிறார்கள்.—ஒருவரை ஒருவர் அன்பின் முத்தத்தினாலே வாழ்த்துதல்செய்வீர்களாக. கிறிஸ்துவேசுவைச் சார்ந்த உங்களைவருக்குஞ்சமாதானமுண்டாவதாக. ஆமென்.

- (௨௨) க.கொரி.கூ.௨௩. அப்.௫.௪.க. யாக்.க.கூ. ரோ.௮.௨௪. ௨.கொரி.க.௪. பிலி.கூ.௨. கொலோ.க.௨.௪. ௨.தீமோ. ௨.௨. வெளி.க.கூ. (௨௪) மத்.௫.௨. ௨.கொரி.௨.௨. யாக்.க.௨. அதி.௨.௨. (௨௫) அதி.௨.௨. க.தெச.௪.௨. ௨. க.தீமோ.௫.௨. (௨௬) அப்.௫.௪. (௨௭) ஏசாய்.௨.௪. ௨.ரோ.௨.௨. ௨.எசே.௬.௬. மல்.கூ.௫. ஊக்.௨.௬. ௨. ஊக். ௨.௨. (௨௮) நீதி.௨.௬. ௨. (௨௯) சங்.கூ.௫. ஊக்.௨.௬. ௨. (௩௦) எபி.௨.௨. (௩௧) எபி.௨.௨. (௩௨) எபி.௨.௨. (௩௩) எபி.௨.௨. (௩௪) எபி.௨.௨. (௩௫) எபி.௨.௨. (௩௬) எபி.௨.௨. (௩௭) எபி.௨.௨. (௩௮) எபி.௨.௨. (௩௯) எபி.௨.௨. (௪௦) எபி.௨.௨. (௪௧) எபி.௨.௨. (௪௨) எபி.௨.௨. (௪௩) எபி.௨.௨. (௪௪) எபி.௨.௨. (௪௫) எபி.௨.௨. (௪௬) எபி.௨.௨. (௪௭) எபி.௨.௨. (௪௮) எபி.௨.௨. (௪௯) எபி.௨.௨. (௫௦) எபி.௨.௨. (௫௧) எபி.௨.௨. (௫௨) எபி.௨.௨. (௫௩) எபி.௨.௨. (௫௪) எபி.௨.௨. (௫௫) எபி.௨.௨. (௫௬) எபி.௨.௨. (௫௭) எபி.௨.௨. (௫௮) எபி.௨.௨. (௫௯) எபி.௨.௨. (௬௦) எபி.௨.௨. (௬௧) எபி.௨.௨. (௬௨) எபி.௨.௨. (௬௩) எபி.௨.௨. (௬௪) எபி.௨.௨. (௬௫) எபி.௨.௨. (௬௬) எபி.௨.௨. (௬௭) எபி.௨.௨. (௬௮) எபி.௨.௨. (௬௯) எபி.௨.௨. (௭௦) எபி.௨.௨. (௭௧) எபி.௨.௨. (௭௨) எபி.௨.௨. (௭௩) எபி.௨.௨. (௭௪) எபி.௨.௨. (௭௫) எபி.௨.௨. (௭௬) எபி.௨.௨. (௭௭) எபி.௨.௨. (௭௮) எபி.௨.௨. (௭௯) எபி.௨.௨. (௮௦) எபி.௨.௨. (௮௧) எபி.௨.௨. (௮௨) எபி.௨.௨. (௮௩) எபி.௨.௨. (௮௪) எபி.௨.௨. (௮௫) எபி.௨.௨. (௮௬) எபி.௨.௨. (௮௭) எபி.௨.௨. (௮௮) எபி.௨.௨. (௮௯) எபி.௨.௨. (௯௦) எபி.௨.௨. (௯௧) எபி.௨.௨. (௯௨) எபி.௨.௨. (௯௩) எபி.௨.௨. (௯௪) எபி.௨.௨. (௯௫) எபி.௨.௨. (௯௬) எபி.௨.௨. (௯௭) எபி.௨.௨. (௯௮) எபி.௨.௨. (௯௯) எபி.௨.௨. (௧௦௦) எபி.௨.௨.

பேதுரு எழுதிய சாதாரண

இரண்டாம் நிருபம்.

க. அதிகாரம்.

க. வாழ்த்து: கூ. கிருபையினிமித்தம் நன்றியறிந்தவர்களாய் நானாவத நற்கிரியைகளைச் செய்ய வல்ல: யெ. பேதுரு தன்மரணத்தைக்குறித்தல். கிறிஸ்து மெய்யான இரட்சகரென்று சாதித்தல்.

நம்முடைய தேவனும் இரட்சகருமாகிய யேசுக்கிறிஸ்துவின் நீதியைக்கொண்டு எங்களைப்போல அருமையான விசுவாசம்பெற்றவர்களுக்கு, யேசுக்கிறிஸ்துவின் பணிவிடைக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதிக்கொள்வது:—தேவனையும், நம்முடைய கர்த்தராயிருக்கிற யேசுவையும் அறிகிற அறிவினால், உங்களுக்குக்கிருபையுஞ் சமாதானமும் பெருக்கடவன.—மகிமைக்கும், ஒழுக்கத்துக்கும் நம்மை அழைத்தவரை நாம் அறிகிற அறிவினால், அவருடைய நிவ்வியவல்லமையானது சீவனுக்கும் மெய்த்தேவபத்திக்கும் ஏற்ற யாவையும் நமக்குத்தந்தது.—விசேஷமாகத் தூரணியினால் இப்பிரபஞ்சத்திலுண்டானகேட்டினின்று நீங்கள் விடுதலைபெற்று, தேவகுணத்திற்குப் பங்காளராகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தந்தங்கள் அதினால் நமக்கு அருளப்பட்டன.—இதுவுமல்லாமல், நீங்கள் மிகவுஞ்சாக்கிரதையுள்ளவர்களாய், உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே அறிவையும், அறிவோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே மெய்த்தேவபத்தியையும், —மெய்த்தேவபத்தியோடே சகோதரநேசத்தையும், சகோதரநேசத்தோடே அன்பையுட்கூட்டிக்கொள்வீர்களாக.—இவைகள் உங்கள் உள்ளத்திலிருந்துவிருத்தியடைந்தால், இவைகள் உங்களை நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணர்களும் பலனற்றவர்களுமாய் இருக்க விடுவதில்லை.—இவைகளில்லாதவனெவனோ, அவன் கண்மூடிக்குருடனாகி, தன் முந்தினபாவங்களினின்றும் சுத்திகரிக்கப்பட்டானென்பதை மறந்துவிட்டான்.

—ஆகையால் சகோதரரே, உங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளப்படுதலையும் உறுதியாக்கும்படி, அதிக சாக்கிரதையாயிருப்பீர்களாக: இவைகளைச்செய்தால் நீங்கள் ஒருபொழுதும் வழுவமாட்டீர்கள்.—அன்றியும் நம்முடைய உக்கர்த்தரும் இரட்சகருமாகிய யேசுக்கிறிஸ்துவின் நித்திய இராச்சியத்திற்கு பிரவேசித்தல், பூரணமாய் உங்களுக்கு அருளப்படும்.—ஆபவெடியால் நீங்கள் இவைகளை அறிந்து, இப்பொழுது உங்களுக்குக்கிடைத்த சத்தியத்தில் ஸ்திரப்பட்டிருந்தும், நான் எப்பொழுதும் இவைகளை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறதற்கு அசதியாயிரேன்.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து எனக்குத்தெரிவித்தபிரகாரம், நான் சீக்கிரமாய் என் கூடாரத்தை விட்டுப்போகவேண்டுமென்றறிந்து, —இந்தக்கூடாரத்தில் தங்குமளவுமும் ஞாபகப்படுத்துதலினால் உங்களைத்தூண்டுவது தகுதியென்று நான் கருதுகிறேன்.—மேலிலும் நான் போனதின்பின்பும், நீங்கள் இவைகளை எப்பொழுதும் உங்கள் நினைவில் வைப்பதற்கேதுவாகப் பிரயத்தினம்பண்ணுகிறேன்.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தபொழுது, கற்பிதமான கட்டுக்கதைகளைப்பின்பற்றாமல், அவருடைய மகிமையைப் பிரத்தியட்சமாகக்கண்ட சாட்சிகளாயிருக்கிறோம்.—“இவர் எனது அன்பான குமாரன், வெளவிரிற் பிரியமாயிருக்கிறேன்,” என்கிற சத்தம் மேன்மைபொருந்திய மகிமையினின்றும் தோன்றினபொழுது, அவர் பிதாவாகிய தேவனால் கணத்தையும், மகிமையையும் பெற்றார்.—அவருடைய டேனா நான்கள் பரிசுத்த மலையிலிருந்தபொழுது, வானத்திற்குப்பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.—மேலும் அதிக உறுதியான தீர்க்கதரிசுகளின வாக்கியமும் நமக்குண்டு; விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதயமாகி அருணேதயமாகும்படும், இருளானஸ்தானத்திற்கு பிரகாசிக்கிற ஒளியைப்போல் அந்த வாக்கியத்தைப்பார்த்து,

(க. அதி. க.) ரோ.க.ய. உ.கொரி.ச.யெ. எபே.ச.இ. தீத்.க.ச. தீத்.உ.யெ. (உ)தானி.ச.க. க.பேதுரு.க.உ. பூதா. உ. (க)யோவா.யெ.க. க.தெச.உ.யெ. உ.தெச.உ.யெ. உ.தீமோ.க.க. க.பேதுரு.உ.க. (ச)உ.கொரி.எ.க. உ.கொரி.க.யெ. எபே.ச.உ.ச. எபி.யெ.யெ. க.யோவா.க.உ. அதி.உ.யெ.யெ. (இ) அதி.க.யெ. க.பேதுரு.க.எ. (எ)கலா.க.யெ. க.தெச.க.யெ. க.யோவா.ச.உ.க. (அ)யோவா.யெ.உ. தீத்.க.யெ. (க)க.யோவா.உ.க.யெ. எபே.இ.உ.இ. எபி.க.யெ. க.யோவா.க.எ. (ய) க.யோவா.க.யெ. அதி.க.யெ. (யெ) ரோ.யெ.யெ.யெ. பி.யெ.க. க.யோவா.உ.உ. பூதா.இ. க.பேதுரு.இ.யெ. (யெ) உ.தீமோ.ச.ச. யோவா.உ.க.யெ.யெ. (யெ) உ.கொரி.இ.க.ச. அதி.க.உ. (யெ) க.கொரி.க.யெ. உ.கொரி.உ.யெ. மத்.யெ.க.உ.மாற்.க.உ. யோவா.க.யெ. க.யோவா.க.க. (யெ)மத்.க.யெ.மத்.யெ. இ. (யெ)யாத்.க.இ.யோச.இ.யெ. மத்.யெ.ச. (யெ)சங்.யெ.க.யெ. யோவா.இ.க.இ. வெளி.உ.உ.உ. உ.கொரி.ச.ச.ச.

ரும்பவும் அவைகளிற் சிக்கிக்கொண்டு செயிற் கப்பட்டால், அவர்களுடைய முன்னிலைமையிலும் பின்னிலைமை அதிககேடுள்ளதாயிருக்கும்.-
உக அவர்கள் நீதியின்மார்க்கத்தை அறிந்தபின் தங்களிடத்தில் ஒப்பிக்கப்பட்ட பரிசுத்தகட்டளை யைவிட்டு விலகுவதிலும், அதை அறிந்துகொள் உடனாமலிருப்பதே அவர்களுக்கு நலம்.—“நாய், தான் கக்கினதைத் திண்கின்றது,” என்றும், “கழுவுப்பட்ட பன்றி சேற்றிலே புரளுகின்றது,” என்றாளுஞ்சொல்லுகிற மெய்யான பழமொழியின்படி அவர்களுக்குச்சம்பவித்தது.

௩. அதிகாரம்.

க. கிறிஸ்து வின் வருகையையும் உலகந் தகிக்கப்படுவதையும் குறித்தல்: ஐக. பத்தியுள்ளவர்களாய் நடக்கும்படி பேதுரு வேண்டல்: ஐச. நிருபத்தின்முடிவுரை.

பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை உங்களுக்கு இப்பொழுது எழுதுகிறேன்: பரிசுத்ததீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வாக்கியங்களையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்கள் கட்டளைகளையும் நீங்கள் நினைக்கும்பொருட்டு,—இவைகளை இரண்டிலும் உங்கள் உண்மையான மனதை ஞாபகப்படுத்தி எழுப்புகிறேன்.—கடைசிக்காலத்தில், தங்கள் சுய இச்சைகளின்படி நடக்கும்நிந்தனைக்காரர்தோன்றுவார்கள், விசேஷமாக இதையே உணர்ந்துகொள்ளுங்கள், அவர் வருவாரென்று சொல்லுகிற வாக்குத்தந்த மெய்கே.—பிதாக்கள் மகாநித்திரை அடைந்த பின்பு, சகலமுஞ் சிருஷ்டிப்புத்தொடங்கி இருந்தவிதமாயிருக்கின்றதெயென்பார்கள்.—பூருவகாலத்தில் ஆகாயமண்டலங்களும், சலத்தினின்றுதோன்றி, சலத்திலே நிலைகொண்ட பூமண்டலமுந் தேவவாக்கினம் சிருஷ்டியாயின.—
அதினல் அப்பொழுது இருந்தஉலகம் வெள்ளம் கொண்டு அழிந்துபோயிற்றே: இதை அவர்கள் சுய இச்சையின்படிக்குக் கருதிக்கொள்ளாமலிருக்கிறார்கள்.—இப்பொழுது இருக்கிற ஆகாயமண்டலமும் பூமண்டலமுமோ, அந்தவாக்கினல் அக்கினிக்கு இரையாகவைக்கப்பட்டு, தேவபத்தியில்லாதமனுஷருக்கு நியாயத்தீர்ப்பும்நாசமுமுண்டாகும் நான்வரைக்குங்காக்கப்படுகின்றன.—பிரியமானவர்களே, கர்த்தரிடத்தில் ஒருநாள் ஆயிரம்வருஷங்களின்போலவும், ஆயிரம் வருஷங்கள் ஒருநாளின்போலவுயிருக்கின்றன.

இந்த ஒருகாரியத்தை அறியாதிருக்கவேண்டாம்.—தாமதித்திருக்கிறாரென்று சிலர்எண்ணுகிறபிரகாரம் கர்த்தர்தமது வாக்குத்தந்தத்தைக்குறித்துத்தாமதமாயிராமல், ஒருவருங்கெட்டுப்போகாமல் எல்லாரும் மணந் திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.—கர்த்தருடைய நான் இராத் திரியிலே திருடன் வருவதுபோல் வரும்; அதில் ஆகாயமண்டலங்கள் மகா சத்தத்தோடே ஒழிந்துபோம், பூதியங்கள் எரிந்து கரைந்து போம், பூமண்டலமும் அகிலுள்ள சகல கிரியைகளுந் தகிக்கப்படும்.—இப்படி இவைவெகல்லாம் கரைந்து போகிறவகனாயிருக்க, நீங்கள் பரிசுத்ததையிலுந் தேவபத்தியிலும் எப்படிப்பட்டவர்களாயிருக்கவேண்டும்.—ஆகாய மண்டலங்கள் வெந்து கரைந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும்.—தேவனுடைய நான் ஐக வருவதைவிரும்பிக் காத்திருந்து, அவருடைய வாக்குத்தந்தத்தின்படி, நீதி வாசமாயிருக்கும் புதிய ஆகாயமண்டலங்களும், புதிய பூமண்டலமுமுண்டாகுமென்று காத்திருக்கிறோம்.—ஆதலால் ஐச பிரியமானவர்களே, அவைகள் வரக்காத்திருக்கிற நீங்கள், அவரால் மாசுக்குற்றமாயில்லாதவர்களாய்ச் சமாதானத்தோடு காணப்படும்படி சாக்கிரதையாயிருங்கள்.—நம்முடைய கர்த்தருடைய நீடிய பொறுமையே இரட்சிப்புக்கேதுவாயிருக்கின்றதென்று எண்ணிக்கொள்வீர்களாக; நமக்குப் பிரியமான சகோதராகிய பவுலும் தனக்கருளப்பட்ட ஞானத்தின்படி அப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்.—அவன் தன ஐகது எல்லாநிருபங்களிலேயும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவைகளிற் சிலவற்றை அறிகிறது அருமையாயிருக்கின்றது, கல்லாதவர்களும், ஸ்திரியில்லாதவர்களுந் தங்களுக்கு நாசம் வருவிக்கத்தக்கதா மற்ருவேதவாக்கியங்களைப்போல அவைகளையும் புரட்டுகிறார்கள்.—ஆதலால் பிரியமானவர்களே, நீங்கள் இவைகளை முன்னறிந்து, அந்தப்பாலிகளுடைய வஞ்சகத்தில் இழுப்புண்டுபோகாமலும், உங்கள் ஸ்திரத்தைவிட்டு விழாமலுஞ் சாவதானமாயிருங்கள்.—நம்முடைய கர்த்தரும், இரட்சகருமாகிய யேசு கிறிஸ்து வின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் அதிகமதிகமாய் வளருவீர்களாக. இப்பொழுதும் எப்பொழுதும் அவருக்கே மகிமை. ஆமென்.

(உக) ஓக்.யெ.ச.எ.ச.அ.யோவா.௧.௧௧.(உஉ)நீதி.உச.ஐ.க.—(௩.அதி.க.) யூதா.யெ.(உ)அதி.க.ஐ.ச.(௩)க.தீமோ.ச.க. உ.தீமோ.௧.க. யூதா.யெ. அதி.உ.ய. ஏசா.இ.ஐ.க. எரே.யெ.யெ. எசே.க.யெ.உ.உ.உ.உ. மத்.உச.ச.அ. ஓக்.யெ.ச.இ. ஆதி.க.ச.க. சங்.௧.௧.ச. எபி.யெ.க.ச. சங்.உ.ச. உ.கொலோ.க.யெ. (சு) ஆதி.எ.யெ.க.உ.உ.உ.உ. (எ) வச.யெ. மத்.உஇ.ச.க. உ.தெச.க.அ. (அ) சங்.க.யெ.க. (க) அபகூ.உ.க. எபி.யெ.க.எ. ஏசா.க.யெ.யெ. க.பேதுரு.க.உ.யெ. எசே.க.யெ.அ.உ.க. ரோ.உ.ச. க.தீமோ.உ.ச. (ய) மத்.உச.ச.க. க.தெச.இ.உ. வெளி.௧.௧. சங்.ா.உ.உ.ச. ஏசா.இ.க.ச. மத்.உச.க.இ. ரோ.அ.உ.க. எபி.க.யெ.க. வெளி.உ.யெ.யெ. (யெ) க.பேதுரு.க.யெ. (யெ) க.கொரி.க.எ. தீத்.உ.யெ. சங்.இ.யெ.க. ஏசா.௧.ச.ச. மீகா.க.ச. (யெ) ஏசா.க.இ.யெ. வெளி.உ.க.உ.உ.எ. (யெ) க.கொரி.க.அ. பிலி.க.யெ. க.தெச.கூ.யெ. (யெ) ரோ.உ.ச. க.பேதுரு.க.உ.யெ. (யெ) ரோ.அ.யெ.க. க.கொரி.யெ.உ.ச. க.தெச.ச.யெ. (யெ) மாற்.யெ.உ.க. எபே.ச.யெ.க. (யெ) எபே.ச.யெ.க. க.பேதுரு.உ.க. உ.தீமோ.ச.யெ. வெளி.க.க.

யோவான் எழுதிய சாதாரண

முதலாம் நிருபம்.

க. அதிகாரம்.

க. வாக்காகிய கிறிஸ்துவை விவரித்தல்: ஓ. அவருடன் ஐக்கம்பெற்றுப் பாவவிமோசனமடைதல்.

ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்கள் கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினூற் பரிசுத்தமாகிய சீவனையுடைய வாக்கைத் தெரிவிக்கிறோம்.—

உ. அந்தச் சீவன் வெளிப்பட்டது, பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதாகிய அந்த நித்தியசீவனை நாங்கள் கண்டு, அதற்குச் சாட்சியிட்டு, உங்களுக்குத் தெரிவிக்கிறோம்;—

க. நீங்கள் எங்களோடே ஐக்கமாகும்பொருட்டு, நாங்கள் கண்டுங் கேட்டுமிருப்பவைகளை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்: எங்கள் ஐக்கம் பிதாவோடும், அவருடைய குமாரனாகிய யேசுக்கிறிஸ்துவோடும் இருக்கின்றதே.—உங்களுக்குப் பூரணசந்தோஷமுண்டாகும்படி, இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.—தேவனே ஒளி, அவரிடத்தில் இருள் சற்றுமில்லை; அவரிடத்தில் நாங்கள் கேட்டதும், உங்களுக்குத்தெரிவிக்கிறதாகிய விசேஷம் இதுவே.—நாம் இருளிலே நடக்கையில், அவரோடே ஐக்கப்பட்டவர்களென்றோமானால், நாம் சத்தியத்துக்கிசைய நடவாமற் பொய்சொல்லுகிறோம்:—அவர் ஒளியிலிருக்கிறதேபோல் நாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர் ஐக்கப்பட்டவர்களாவோம், அவர் குமாரனாகிய யேசுக்கிறிஸ்துவின் இரத்தம் எல்லாப்பாவத்தையும் நீக்கி நம்மைச்சுத்திகரிக்கின்றது.—நமக்குப் பாவமில்லையென்றோமானால், நாமே நம்மை வஞ்சிக்கிறோம், சத்தியம் நமக்குள்ளே இல்லை.—நம்முடைய பாவங்களை நாம் உணர்ந்து சொன்னோமாகில், அவர் பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநீதியினின்றும் நம்மைச் சுத்திகரிக்கத்தக்க உண்மையும் நீதியுள்ளவராயிருக்கிறார்.—நாம் பாவஞ் செய்யவில்லையென்றோமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறோம், அவருடைய வாக்கு நமக்குள்ளேயிராது.

உ. அதிகாரம்.

க. கிறிஸ்து நமக்குப் பாவபிராயச்சித்தமாகத் தலை: தேவகட்டளையைக்காத்துக்கொள்வது அவரை அறியும் அறிவுக்கு அடையாளமெனச்சாதித்தல்: எ. ஒருவரை ஒருவர் கேசிப்பதுகடமையெனக் காட்டல்: ஐ. இப்பிரபஞ்சத்தை நேசிக்கப்படாதென விலக்கல்: ஐ.அ. கள்ளக்கிறிஸ்துவைக் குறித்து எச்சரித்தல். மெய்க்கிறிஸ்துவின்மேல் விசுவாசிக்கும்படி எவல்.

என்பின்களே, நீங்கள் பாவஞ்செய்யாதபடி, இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்தாலும், நீதியுள்ளவராகிய யேசுக்கிறிஸ்துவென்னும்பரிந்துபேசுகிறவர்பிதாவினிடத்தில்நமக்குண்டு.—அவர் நம்முடைய பாவங்களினிமித்தம்மாத்திரமல்ல, சருவலோகத்தாருடைய பாவங்களினிமித்தமும்பிராயச்சித்தமாயிருக்கிறார்.—மேலும் அவருடைய கட்டளைகளை நாம் காத்துநடந்தால், அவரை அறிந்திருக்கிறோமென்று அதிகுல உணரலாம்.—அவருடைய கட்டளைகளைக் காத்து நடவாமல், அவரை அறிந்து கொண்டெனன்று சொல்லுகிறவன் பொய்யன், சத்தியம் அவனுக்குள்ளேயில்லை.—அவருடையவாக்கைக்காத்துநடக்கிறவனிடத்தில் தேவ அன்பு நிறைவேற்றம்பெற்றதே: நாம் அவருக்குள்ளிருக்கிறோமென்பதை அதினால் அறியலாம்.—அவரிடத்தில் நிலைத்திருக்கிறெனன்று சொல்லுகிறவன் அவர்நடந்தபிரகாரந்தானும் நடக்கவேண்டும்.—சகோதரரே, நான் உங்களுக்குப் புதியகட்டளையையல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழையகட்டளையையே எழுதுகிறேன். ஆதிமுதல் நீங்கள் கேட்டவாக்கியமே அந்தப்பழையகட்டளை.—அன்றியும் நான் உங்களுக்குப் புதியகட்டளையையும் எழுதுகிறேன். இருள்நீக்கி மெய் ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறபடியால், இது அவரைக்குறித்தும் உங்களைக்

(க. அதி. க.) யோவா.க.க.யெ. உ.பேதுரு.க.யெ. ஹக்.உ.ச.க.க. யோவா.உ.யெ.உ.எ. (உ) யோவா.க.ச. யோவா.யெ.சு. ரோ.யெ.உ.ச. க.திமோ.க.யெ. யோவா.உ.க.உ.ச. அபு.உ.க.உ. அதி.இ.உ.யெ. யோவா.க.க.உ.(க)அபு.ச.உ.யெ. யோவா.யெ.உ.ச. க.கொரி.க.க. (ச) யோவா.யெ.யெ. உ.யோவா.யெ. (இ) அதி.க.யெ. யோவா.க.க.(க)உ.கொரி.க.யெ. (எ) க.கொரி.க.யெ. எபே.க.அ. எபி.க.யெ. க.பேதுரு.க.யெ. வெளி.க.இ. (அ) க.இரா.அ.ச.சு. உ.நானா.க.க.சு. யோபு.யெ.யெ. யோபு.உ.இ.ச. நீதி.உ.யெ.க. பிர.எ.உ.யெ. யாக்கூ.உ. அதி.உ.ச.(ச)சங்கூ.இ. நீதி.உ.யெ.யெ.சு.ச. சங்கூ.உ.—(உ. அதி. க.) ரோ.அ.க.சு. க.திமோ.உ.இ. எபி.எ.உ.இ.(உ)ரோ.க.உ.சு. உ.கொரி.இ.யெ. யோவா.க.உ.க. (ச) அதி.க.சு.அ. (இ) யோவா.யெ.உ.க.உ.க. அதி.ச.யெ.யெ. (சு) யோவா.யெ.சு.இ. மத்.யெ.உ.க. யோவா.யெ.யெ. க.பேதுரு.உ.உ.ச. (எ) உ.யோவா.இ. அதி.க.யெ. (அ) யோவா.யெ.க.சு. ரோ.யெ.யெ. எபே.இ. அ. க.தெச.இ.அ. யோவா.க.க.

கூ குறித்தும் மெய்யாயிருக்கின்றது.—தன் சகோதரனைப் பகைத்து ஒளியிலேயிருக்கிறேனென்று சொல்லுகிறவன், இதுவரைக்கும் இருளிலேயிருக்கிறான்.—தன் சகோதரனில் அன்பாயிருக்கிறவன் ஒளியில் நிலைத்திருக்கிறான், இடறுவதற்குக் காரணம் அவனில் இல்லை.—தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலேயிருக்கிறான், இருளில் நடக்கிறான், இருளானது தன் கண்களைக் குருடாக்கிப்படியால், தான் போகுமிடமின்மையெதென்றறியான்.—பின்னாகளே, அவருடைய நாமத்தினியித்தம் உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டபடியால் உங்களுக்கு எழுதுகிறேன்.—பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, தீயனை நீங்கள் செய்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். குழந்தைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறபடியால் உங்களுக்கு எழுதுகிறேன்.—பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, நீங்கள் பவனான்கள், தேவவாக்கு உங்களிடத்தில் நிலைத்திருக்கின்றது, நீங்கள் தீயனைச் செய்தபடிமீடியினால் உங்களுக்கு எழுதுகிறேன்.—இப்பிரபஞ்சத்திலும், இப்பிரபஞ்சத்திலுள்ளவைகளிலும் அன்பு வைக்கவேண்டாம். இப்பிரபஞ்சத்தில் அன்பு வைக்கிறவனிடத்தில் பிதாவின் அன்புசெய்யில்லை.—மாயிசு இச்சையும், கண்களின் இச்சையும், சீவனத்தின் பெருமையுமாகிய இப்பிரபஞ்சத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினால் மெல்ல, இப்பிரபஞ்சத்தினுண்டாயின.—இப்பிரபஞ்சமும், அதின் இச்சையும் அகன்றுபோகின்றன: தேவனுடைய சித்தத்தின்படி நடக்கிறவனென்றைக்கும் நிலைப்பான்.—குழந்தைகளே, கடைசிக்காலமாயிற்று: கிறிஸ்துவின் விரோதி வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி, இப்பொழுதே கிறிஸ்துவுக்கு விரோதிகள் அநேகருண்டு; அதிலுந்கடைசிக்காலமாயிற்று மென்று அறிவோம்.—அவர்கள் நம்மிடத்திலிருந்து புறப்பட்டார்கள், ஆனாலும் அவர்கள் நம்முடைய பட்சத்தாரல்ல; நம்முடைய பட்சத்தாரானால் நம்முடன் தரித்திருப்பார்களே: எல்லாரும் நம்முடைய பட்சத்தாரல்லவென்று வெளியெயாகும்படிக்கே புறப்பட்டார்கள்.—நீங்கள் பரிசுத்தரால் அபிஷேகத்தைப் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.—சத்தியத்தை நீங்கள்

அறியாததினியித்தமல்ல, அதையும், சத்தியத்தால் ஒருபொய்யுமுண்டாயிராதென்பதையும் அறிந்திருக்கிறதினியித்தம் உங்களுக்கு எழுதினேன்.—யேசுவானவர், கிறிஸ்து அல்லவென்று மறுதலிக்கிறவனேயன்றி, வேறாப்பொய்யன்; பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே கிறிஸ்துவுக்கு விரோதி.—குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவைப்பற்றிக்கொள்ளான்: குமாரனை அறிக்கையெடுக்கிறவன் பிதாவையும் பற்றிக்கொள்ளுகிறான்.—ஆதலால் ஆதிமுதல்தல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது. ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களுக்கும் மாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.—அவர் நமக்குப்பண்ணின வாக்குத்தத்தம் கித்தியவெனே.—உங்களை வஞ்சிக்கத் தேடுகிறவர்களைச் சகுறித்து இவைகளை உங்களுக்கு எழுதினேன்.—நீங்கள் அவராற்பெற்ற அபிஷேகம் உங்களுக்குள் நிலைத்திருந்தால் ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டவெதில்லை: அந்த அபிஷேகஞ்சகலகாரியங்களையும் உங்களுக்குப்போதிக்கின்றது, அதுவே சத்தியம், பொய்யல்ல, ஆதலால் அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்கள்.—பின்னாகளே, அவரில் நிலைத்திருங்கள்; நிலைத்திருந்தால் அவர் வெளிப்படும் பொழுது நாம் அவரால் இலச்சை அடையாமல் அவர் சமூகத்தில் தைரியமுள்ளவர்களாயிருப்போம்.—அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீதியைச்செய்கிறவனெவனும், அவராலே பிறந்தானென்றறிந்திருப்பீர்கள்.

கூ. அதிகாரம்.

க. தேவன் நம்மேல் விளக்கின தயையையெக்காட்டல். அதினியித்தம் பாவம்விட்டு விலகுவது அவசியமெனத் தெரிவித்தல். ஒருவரிடொருவர் அன்பாயிருப்பதும் நற்கிரியைகளைச் செய்வதும் கடமையெனக்காட்டல்.

நாம் தேவனுடைய புத்திரரென்றழைக்கப்படுவதினால், பிதா நம்மேல்வைத்த மிகுந்த அன்பை நினைத்துப்பாருங்கள்: உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியாது.—பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய புத்திரராயிருக்கிறோம், இனி என்னவதமாயிருப்போமென்று இதுவரைக்கும் வெளிப்படவில்லை: ஆயினும் அவர் வெளிப்படும்பொழுது அவர்

(க) க.கொரி.யூ.உ. உ.பேதுரு.க.கூ. (யி) அதி.கூ.யெ. உ.பேதுரு.க.யி. (யக) யோவா.யெ.கூ. (யஉ) ஓர்.உ.ச. சஎ. அ.ப.ச.யெ. (யகூ) அதி.க.க. (யெ) எபே.கூ.யி. (யகி) ரோ.யெ.உ. மத்.கூ.உ.ச. கலா.க.யி. யாக்.ச.ச. (யக) பிர.கூ.யெ. (யஎ) க.கொரி.எ.கூ. யாக்.க.யி. க.பேதுரு.க.உ.ச. (யகி) யோவா.உ.கூ. எபி.க.உ. உ.தெச.உ.கூ. உ.பேதுரு.உ.க. மத்.உ.ச.ச.உ.கூ. உ.யோவா.எ. க.தீமோ.ச.க. உ.தீமோ.கூ.க. (யக) உபா.யூ.யூ. சங்.ச.கூ. அ.ப. உ.யூ.கூ. மத்.உ.ச.உ.கூ. யோவா.ச.கூ.எ. உ.தீமோ.உ.யூ. க.கொரி.யூ.கூ. (உய) உ.கொரி.க.உ.க. எபி.ச.கூ. மார். க.உ.ச. அ.ப.கூ.யெ. யோவா.யெ.கூ. (உஉ) அதி.ச.கூ. உ.யோவா.எ. (உக) யோவா.யெ.உ.கூ. உ.யோவா.கூ. யோவா.யெ.எ.கூ.யி. (உச) உ.யோவா.கூ. யோவா.யெ.உ.கூ. (உகி) யோவா.யெ.கூ. (உஎ) வச.உ.யி. எரே.கூ.கூ.ச. எபி.அ.யூ.யூ.க. யோவா.யெ.உ.கூ. (உஅ) அதி.கூ.உ. அதி.ச.யெ. (உக) அ.ப.உ.உ.யெ. அதி.கூ.எ.யூ.—(கூ அதி.ச.) யோவா.க.யெ. யோவா.யெ.யூ.யூ.யூ. (உ) ஏசா.கூ.கூ. ரோ.அ.யெ. கலா.கூ.உ.ச. ரோ.அ.யெ. உ.கொரி.ச.யெ. ரோ.அ.உ.கூ. க.கொரி.யூ.ச.கூ. பிலி.கூ.உ.கூ. கொலோ.கூ.ச. உ.பேதுரு.க.ச. யோபு.யூ.உ.கூ. சங்.யூ.யூ.கூ. மத். கூ.கொரி.யூ.கூ.யெ. உ.கொரி.கூ.கூ.

இருக்கிற தன்மையாய் அவரைத்தரிசிப்போம்; ஆதலால் அவருக்கொப்பாவோமென்று அறிந்திருக்கிறோம்.-அவர்மேல் இந்தநம்பிக்கை கொண்டு நம்புகவெனவோ அல்ல, அவர் சுத்தமுன்னவராய்ப்புகிறதேபோலத் தன்னையுஞ் சத்திகரிக்கிறான்.-பாவஞ்செய்கிறவெனவோ, அவன் நியாயப்பிரமாணத்தைமீறுகிறான்: நியாயப்பிரமாணத்தைமீறுதலே பாவம்.-அவர் நம்முடையபாவங்களை நீக்கும்படி வெளிப்பட்டாரென்று அறிந்திருக்கிறீர்கள்; அவரிடத்திலே பாவமில்லை.-அவரிடத்தில் நிலைத்திருக்கிறவெனவோ, அவன் பாவஞ்செய்கிறதில்லை: பாவஞ்செய்கிறவெனவோ, அவன் அவரைத்தரிசிக்கவுமில்லை, அவரை அறியவுமில்லை.-பிள்ளைகளே, ஒருவரும் உங்களை வஞ்சிக்கவிடாதிருங்கள்: நீதியைச்செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோல நீதியுள்ளவனாயிருக்கிறான்.-பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்: பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான். பிசாசின் கிரியைகளை அழிக்கும்பொருட்டுத் தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.-தேவனிடத்திற் பிறந்தவெனவோ, அவனுக்குள் அவருடைய வித்துத்தரித்திருக்கிறபடியினால் அவன் பாவஞ்செய்யான்; அவன் தேவனிடத்திற் பிறந்தபடியால் பாவஞ்செய்யமாட்டான்.—இதினாலே தேவனுடைய பிள்ளைகளும், பிசாசின் பிள்ளைகளும் இன்னொருவரென்று வெளிப்படும்: நீதியைச்செய்யாமலும், தன் சகோதரனில் அன்பாயிராமலும் இருப்பவன் தேவனால் உண்டானவனல்ல.—நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷம்.—நீயினாலுண்டாயிருந்து, தன் சகோதரனைக் கொலைசெய்தகாயீனைப்போலிருக்கப்படுகிறது. அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான், தன் சுயகிரியைகளை அநீதியானவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகளை நீதியானவைகளுமாக மாண்படியால் அப்படிச் செய்தான்.—என் சகோதரரே, உலகத்தார் உங்களைப்பகைத்தால் ஓச ஆச்சரியப்படவேண்டாம்.—நாம் சகோதரரில் அன்பாயிருக்கிறபடியால், மரணத்தைவிட்டுநீங்கிச் சீவனுக்குட்பட்டோமென்றறிந்திருக்கிறோம். சகோதரனில் அன்பாயிராதவன் மரணத்தில் நிலைத்திருக்கிறான்.—தன் சகோதரனைப் பகைக்கிற எவனுக்குக் கொலைபாதகன்: எந்தக்கொலைபா

தகனுக்குள்ளும் நித்தியசீவன் நிலைத்திராதென்றறிந்திருக்கிறீர்கள்.—அவர் தமது சீவனை நமக்குக் காசு ஒப்பித்ததினால் அன்பு இன்னதென்றறிந்தோம்: நாமும் சகோதரரிமித்தஞ்சீவனைவிடக்கடனாளிகளாயிருக்கிறோம்.—இவ்வுலகத்தின் மென்பொருளையுடையவன் ஒருவன், தன்சகோதரன் குறைவுபடக்கண்டும், தன்னிருதயத்தை அவனுக்கடைத்துக்கொண்டால், அவனுக்குள்ளே தேவனுடைய அன்பு நிலைத்திருக்கிறதென்படி.—என்பிள்ளைகளே, சொல்லினாலும் நாவினாலும் மல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூர்க்கடவோம்.—அதினாலே நம்மைச் சத்தியமுள்ளவர்களென்று நாம் அறிந்து, அவருக்கு முன்பாக நம்முடைய மனதை நிச்சயப்படுத்தலாம்.—நமது இருதயமே நம்மைக்குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், நம்முடைய இருதயத்திலுந்தேவன் பெரியவராய்ச் சகலத்தையும் அறிந்திருக்கிறார்.—பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக்குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், தேவனிடத்தில் நம்மைத்தரியக் கொள்வோம்.—அன்றியும், அவருடைய கட்டளைகளை நாம் காத்து, அவர் பார்வையிற் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால், நாம் வேண்டிக்கொள்வதெதுவோ, அவருடையத்திற்பெற்றுக்கொள்வோம்.—நாம் அருடைய குமாரனாகுகியே சுக்கிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபிரகாரம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருப்பதே அவருடையகட்டளை.—அவருடைய கட்டளைகளைக் காத்துநடக்கிறவன் அவரிடத்தில் நிலைத்திருக்கிறான், அவரும் இவனிடத்தில் நிலைத்திருக்கிறார். அவர் நம்மிடத்தில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்கு அருளிய ஆவியினால் அறிந்திருக்கிறோம்.

ச. அதிகாரம்.

க. பரீட்சிக்காமல் எந்தப்போதகரையும் அங்கிகரிக்கத்தகாதென்று விலக்கல்: எ. ஒருவரில் ஒருவர்களைக்கிற அன்பின்பலனை நிரூபித்தல். பிரியமானவர்களே, உலகத்தில் அநேக கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றினபடியால், நீங்கள் ஒவ்வொரு ஆவியையும் நம்பாதிருங்கள்: அத்த ஆவிகள் தேவனுண்டானவைகளோ வென்று பரீட்சித்துப்பாருங்கள்.—யேசுக்கிறிஸ்து மாமிசத்தில் வந்தாரென்று அறிக்கையி

(கூ) அதி.ச.யெ. (ச) ரோ.ச.யெ. (கு) அதி.க.உ. ஏசா.கூ.கூ.கூ.கூ. க.தீமோ.க.யெ. எபி.க.கூ. க.பேதுரு.உ.உச. உ.கொரி.இ.உக. எபி.ச.யெ. க.பேதுரு.உ.உஉ. (சு) அதி.உ.ச. (எ) அதி.உ.உக. எசேசு.யெ.கூ.—க. ரோ.உ.யெ. (அ) மத்.யெ.கூ.யெ. யோவா.அ.ச.ச. ஆதி.கூ.யெ. லூக்.யெ.யெ. யோவா.யெ.யெ. எபி.உ.யெ. (க) அதி.இ.யெ. க.பேதுரு.க.உக. (ய) அதி.உ.உக. அதி.ச.அ. (யக) அதி.க.கூ. யோவா.யெ.கூ.ச. அதி.ச.எ.உக. உ.யோவா.இ.யெ.ஆதி.ச.ச.அ. எபி.யெ.கூ. யூதா.யெ. (யக) யோவா.யெ.யெ.யெ. உ.தீமோ.கூ.யெ. (யச) அதி.உ.கூ.யெ.கூ. (யரு) மத்.இ.உக. உஉ. கலா.இ.உக. வெளி.உக.அ. (யசு) யோவா.கூ.யெ. ரோ.இ.அ. எபே.இ.உ.உஎ. (யஎ) உபா.யெ.எ. லூக்.யெ. அதி.ச.உயெ. (யஅ) எசேசு.கூ.கூ.கூ. ரோ.யெ.கூ. எபே.ச.யெ. யாக்.உ.யெ.யெ. க.பேதுரு.க.உஉ. (யக) யோவா.யெ.கூ.எ. அதி.க.அ. (உய) க.கொரி.ச.ச. (உக) யோபு.உஉ.உசு. எபி.யெ.உஉ. (உஉ) சங்.கூ.யெ. நீதி.யெ.உக. எரே.உகூ.யெ. மத்.எ.அ. மாற.யெ.உச. யோவா.யெ.யெ. யாக்.இ.யெ. யோவா.அ.உக. (உக) யோவா.சு.உகூ. மத்.உ.உகூ.யோவா.யெ.கூ.ச. எபே.இ.உ. க.தெசு.ச.கூ. க.பேதுரு.ச.அ. அதி.உ.அ.யெ. (உச) யோவா.யெ.உகூ. யோவா.யெ.உக. ரோ.அ.கூ.—(ச. அதி. க.) எரே.உகூ.அ. மத்.உச.இ. க.கொரி.யெ.உக. க.தெசு.இ.உக. வெளி.உ.உ. மத்.உச.ச.உகூ. அப்.உயெ.கூ. க.தீமோ.ச.க. உ.பேதுரு.உக. உ.யோவா.எ. (உ) க.கொரி.யெ.உக.

விசுவாசம் ஆவியுந்தேவனுண்டாயிற்று: இத்தாலே தேவனுண்டான ஆவி இன்னொன்று நீங்கள் அறிந்துகொள்ளலாம்.—யேசுக்கிறிஸ்து மாயிசுத்தில் வந்தாரென்று அறிக்கையிடாத எந்த ஆவியுந்தேவனுண்டானதல்ல: அதுவே கிறிஸ்துவுக்கு விரோதி, அது வருகிறதென்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; இப்பொழுதும் அது உலகத்திலிருக்கின்றது.—பிள்ளைகளே, நீங்கள் தேவனுண்டானவர்கள், உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்; ஆதலால் அவர்களைச் செய்யுங்கள்:—அவர்கள் உலகத்தார்: ஆதலால் உலகத்தைக் குறித்துப் பேசுகிறீர்கள், உலகத்தாரும் அவர்களுக்குச் செலிக்கொடுக்கிறீர்கள்.—நாங்களுடைய தேவனுக்குரியவர்கள்: தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செலிக்கொடுக்கிறான்; தேவனைச் சேராதவன் எங்களுக்குச் செலிக்கொடான். இவ்வீதமாய் நாங்கள் சத்திய ஆவியையும், வஞ்சக ஆவியையும் அறிந்திருக்கிறோம்.—பிரியமானவர்களே, அன்பு தேவனுண்டானது: ஆதலால் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கூடவோம்; அன்புள்ளவர்கள் யாவருந்தேவனிடத்தில் பிறந்து, தேவனை அறிந்திருக்கிறார்கள்.—தேவனே அன்பு; ஆதலால் அன்பில்லாதவன் தேவனை அறியான்.—தமது ஒருபேரான குமாரனால் நாம் சிவக்கும்படி, அவரை இவ்வலகத்தில் அனுப்பினதனால், தேவன் நம்மேல்வைத்த அன்பு வெளிப்பட்டது.—நாம் தேவனிடத்தில் அன்பாயிருந்ததினாலேயல்ல, அவரை நம்மில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகத் தமது குமாரனை அனுப்பினார், இதுவே அன்பு.—பிரியமானவர்களே, தேவன் இவ்வீதமாய் நம்மிடத்தில் அன்பாயிருக்கிறதினால், நாமும் ஒரு உடலில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும்.—ஒருவனும் ஒருக்காலும் தேவனைத் தரிசிக்கவில்லை. நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், தேவன் நம்ம்குள்ளே நிலைத்திருப்பார், அவருடைய அன்பு நம்மிடத்தில் நிறைவேற்றம்பெற்றிருக்கின்றது.—அவர் தமது ஆவியில் நம்ம்குள்ளினதினாலே நாம் அவரினும், அவர் நம்மினும் விசுவாசத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.—பிதாவானவர் குமாரனை உலக இரட்சகராக அனுப்பினதை நாங்கள் பார்த்து, அதற்குச்சாட்சியெடுக்கிறோம்.—யேசு தேவனுடைய குமாரனென்று அறிக்கையெடுக்கிறவனெவனோ, அவனிடத்தில் தேவன் நிலைத்திருக்கிறான், தேவனிடத்தில்

அவன் நிலைத்திருக்கிறான்.—தேவன் நம்ம்குமேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசத்திருக்கிறோம். தேவனே அன்பு; அன்பிலே நிலைத்திருக்கிறவன் தேவனிடத்தில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனிடத்தில் நிலைத்திருக்கிறான்.—இவ்வலகத்தில் நாம் அவ்வரைப்போல் இருப்பதினால், நியாயத்தீர்ப்பின் காளிலே நாம் தைரியங்கொள்ளும்படி நம்ம்குள் அன்பு நிறைவேற்றிற்று.—அன்பிலே பயமில்லை; ஆபீசுமற்ற அன்பு பயத்தை அகற்றும்: பயத்திலே வேதனை உண்டு. பயப்படுகிறவனிடத்தில் அன்பு நிறைவேற்றம் பெறவில்லை.—அவர் நம்ம்குமேல் நம்மில் அன்பு கூர்ந்தபடியால், நாமும் அவரிடம் அன்புகூருகிறோம்.—ஒருவன் தன் சகோதரனைப்புகைத்து, நான் தேவனில் அன்புகூருகிறேனென்றால், அவன் பொய்யன்: தான்கண்ட தன் சகோதரனில் அன்புகூராதவன், தான் காணாத தேவனில் அன்பாயிருப்பதைப்படி.—தேவனில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிலும் அன்புகூரவேண்டுமென்னும் கட்டளையை அவராலே பெற்றிருக்கிறோம்.

வி. அதிகாரம்.

க. சகோதரரில் அன்புவைப்பதற்கு தேவனுடைய கட்டளையைக் காத்துக்கொள்வதற்கு தேவனுடைய அன்புக்கு அடையாளமெனக்கூட்டல்: யேசு தேவன் தமது சகோதரனின் பிரார்த்தனையைக்கேட்டு அவைகள் நிறைவேற்றப்படி செய்தல்.

யேசுவே கிறிஸ்துவென்று விசுவாசிக்கிறவன் எவனும், தேவனிற் பிறந்திருக்கிறான்: பிறப்பித்தவரில் அன்பாயிருக்கிறவரானும், அவரிற் பிறந்தவனிலும் அன்பாயிருப்பார்கள்.—நாம் தேவனில் அன்புகூர்ந்து, அவருடைய கட்டளைகளைக்கைக்கொள்வதினாலே, நம்மைத் தேவனுடைய பிள்ளைகளில் அன்புகூருகிறவர்களென்று அறிந்திருக்கிறோம்.—நாம் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறது அவரில் அன்புகூருதலாம்: அவருடைய கட்டளைகள் கடினமுள்ளவைகளல்ல. நம்முடைய விசுவாசமே, உலகத்தைச் செய்யிப்பதாகியசெய்யும், தேவனில் பிறந்தவனெவனோ, அவன் உலகத்தைச்செய்க்கிறான்.—யேசுவே தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனெய்யும், உலகத்தைச்செய்க்கிறவன் வேறாள்.—யேசுக்கிறிஸ்துவென்னும் இவரே சலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; சலத்தினாலே மாதிரியல்ல, சலத்தினாலும் இரத்தத்தினாலே வந்தவர். ஆவி சத்தியமுள்ளதாக

(க) அதி.உ.உ.உ. உயோவா.எ. உ.தெசு.உ.எ. (ச) அதி.இ.ச. யோவா.உ.உ.க. க.கொரி.உ.உ.உ. எபே.உ.உ.(இ) யோவா.க.க.க. யோவா.யெ.யெ.க. (சு) யோவா.அ.ச.எ. க.கொரி.யெ.க.எ. உ.கொரி.யெ.எ. ஏசா.அ.உ.யெ. க.கொரி.யெ.யெ. (அ) வசு.யெ.க. (க) யோவா.க.யெ.க. ரோ.இ.அ. ரோ.அ.க.உ. அதி.இ.யெ.க. (ய) யோவா.யெ.யெ.க. ரோ.இ.அ.யெ. கி.க.ச. அதி.உ.உ. (யெ) மத்.யெ.க.க. யோவா.யெ.யெ.யெ.க. (யெ) யோவா.க.யெ. க.திமோ.க.யெ. அதி.உ.கி. (யெ) யோவா.யெ.உ.யெ. (யெ) யோவா.க.யெ. யோவா.க.யெ. (யெ) ரோ.யெ.க. (யெ) வசு.அ.யெ. (யெ) யா.உ.யெ. அதி.க.க. (யெ) வசு.யெ. (உ) அதி.உ.ச. வசு.யெ. (உ) மத்.உ.உ.க.எ.க. யோவா.யெ.க.ச. — (இ) அதி. க.) யோவா.க.யெ. அதி.உ.உ.உ.உ.க. யோவா.க.யெ. யோவா.யெ.உ.க. (க) யோவா.யெ.யெ.உ.க. உ.யோவா.க.யெ.க. அ. மத்.யெ.க.யெ. (ச) யோவா.யெ.க.க. (இ) க.கொரி.யெ.இ.எ. (ச) யோவா.யெ.க.ச. யோவா.யெ.யெ. க.திமோ.க.யெ.

எ லால் ஆவியே சாட்சியென்கின்றது.-பிதா, வாக்கு, பரிசுத்த ஆவியென்னும் இம்மூவரும் பரமண்டலத்திலே சாட்சியென்கிறார்: இம்மூவரும் ஒருவரே.-ஆவி, சலம், இரத்தமென்னும் இம்மூன்றும் பூமண்டலத்திலே சாட்சியென்கின்றன: இம்மூன்றும் ஒன்றாய்ப்பொருந்துகின்றன.-நாம் அங்கிகரிக்கிற மனுஷருடைய சாட்சியிலும், தேவனுடைய சாட்சியே சிரேஷ்டம்: தேவன் தம்முடைய குமாரனைக்குறித்து இட்டசாட்சியிதுவே.-தேவனுடைய குமாரனில் விசுவாசமாயிருக்கிறவன் தனக்குள்ளே அந்தச்சாட்சியைப் பெற்றிருக்கிறான்: தேவனை விசுவாசியாதவன், தேவன் தம்முடைய குமாரனைக்குறித்து இட்டசாட்சியை விசுவாசியாததினாலே, அவரைப் பொய்யராக்குகிறான்.-தேவன் நமக்கு நித்திய சேவனை அருளியிருக்கிறார், அந்தச்சேவன் அவருடைய குமாரனிலிருக்கின்றது, இதுவே சாட்சியென்கிறான்: தேவனுடைய குமாரனை அங்கிகரிக்கிறவன் சேவனைப்பெற்றிருக்கிறான்; தேவனுடைய குமாரனை அங்கிகரிக்கிறவன் சேவனைப்பெறான்.-தேவனுடைய குமாரனின் நாமத்தில் விசுவாசித்திருக்கிறவர்களுக்கு நித்திய சேவனையுடையவர்களென்றறிந்து, தேவனுடைய குமாரனின் நாமத்தில் நம்பிக்கையாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதினேன்.-அவருடைய சித்தத்தின்படி நாம் எதையாகிலும் வேண்டினால், அவர் நமக்கு அருளுவாரென்று அவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.-

குச்செவ்வொடுப்பாரென்று நாம் அறிந்திருந்தால், அவரிடத்தில் நாம் பண்ணின விண்ணப்பங்களைப் பெற்றோமென்றும் அறிந்திருக்கிறோம்.- ஒருவன் மரணத்துக்கேதுவல்லாத பாவத்தை யகதன் சகோதரன் செய்யக்கண்டால் பிரார்த்தனை பண்ணக்கடவன், அப்பொழுது அவனுக்கு மரணத்துக்கேதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்காகச் சேவனை அருளுவார். மரணத்துக்கேதுவான பாவமுண்டு: அவன் அதைக்குறித்துப் பிரார்த்தனைபண்ணச் சொல்லமாட்டேன்.-அநீயென்கியல்லாம் பாவம்: மரணத்திற்கேதுவல்லாத பாவமுண்டு.-தேவனிடத்திற் பிறந்தவையெனெவனோ, அவன் பாவஞ்செய்கிறதில்லை; தேவனிற் பிறந்தவன் தன்னைக்காக்கிறான், ஆகையால் நீயன் அவனைத்தொடானென்று நாம் அறிந்திருக்கிறோம்.-நாம் தேவனுண்டாயிருக்கிறோம், உலகமுழுவதும்நீயனுக்குள் கிடக்கின்றதென்பதையும் நாம் அறிந்திருக்கிறோம்.-மேலும் நாம் சத்தியமுன்னவரை அறிந்துகொள்ளும்பொருட்டுத் தேவனுடைய குமாரன்வந்து நமக்கு அறிவைக்கொடுத்தாரென்று அறிந்திருக்கிறோம்: நாம் அவருடைய குமாரனாகிய யேசுக்கிறிஸ்து வென்னுஞ் சத்தியமானவருக்குள்ளிருக்கிறோம். இவரே மெய்யான தேவனும் நித்தியசேவனுமாயிருக்கிறார்.-பின்னாகனே, நீங்கள் உங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.

(எ)யோவா.க.க. வெளி.யுக.யுக. யோவா.ய.கூய.(க)யோவா.அ.யெ.யெ. மத்.கூ.யுக.யெ.(ய)ரோ.அ.யுக. கலா.ச.ச.யோவா.கூ.கூ. (யக) அதி.உ.உ.இ. யோவா.க.ச.(யஉ)யோவா.கூ.கூ. (யக) யோவா.உ.ய.கூ. அதி.க.க.உ.(யச) அதி.கூ.உ.உ. (யக) யோபு.ச.உ.அ. யாக்.இ.யெ.யெ. மத்.யஉ.கூ.கூ. மாற்.கூ.உ.கூ. ஓக்.யஉ.யெ. எபி.க.க. ஏரே.எ.யுக. யோவா.யெ.க. (யஎ) அதி.கூ.ச. (யஅ) க.பேதுரு.க.உ.கூ. யாக்.க.உ.எ. (யக) கலா.க.ச. (உய) ஓக்.உ.ச.ச.இ. யோவா.யெ.க. ஏசா.கூ.கூ. ஏசா.ச.ச.ச.ஏசா.இ.ச.இ. யோவா.உ.ய.உ.அ. அப்.உ.ய.உ.அ. ரோ.கூ.இ. க.நீமோ.கூ.யுக. தீத்.உ.யெ. எபி.க.அ.(உக)க.கொரி.ய.யெ.

யோவான் எழுதிய இரண்டாம்

நிருபம்.

க. வாழ்த்து: ச. அன்பிலும் நற்கிரியைகளிலும் நிலைத்திருக்கும்படி வேண்டல். கள்ளப்போதகரைக்குறித்துச் சாவதானமாயிருக்கும்படி உணர்த்தல்: டி. நிருபத்தின் முடிவுரை.

நம்மிடத்திலே நிலைபெறுவதும், சதாகாலமும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான்மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் உண்மையாய் நேசிக்கிறவளும், -தெரிந்து கொள்ளப்பட்டவளுமாகிய தலைவிக்கும், அவள் பிள்ளைகளுக்கும், முதியோனாகிய நான் எழுதிக்கொள்வது. -பிதாவாகிய தேவனாலும், பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின்னாலும் சத்தியத்தோடும், அன்போடும்கிருபையும், இரக்கமும், சமாதானமும் உங்களுக்கு உண்டாயிருக்கக்கடவன். -பிதாவின்னாலும் நாம்பெற்ற கட்டளைப்படி, உம்முடைய பிள்ளைகளின் சிலர் சத்தியத்திலே நடக்கிறார்களென்பதை நான் கண்டு மிகவுஞ்சந்தோஷப்பட்டேன். -தலைவியே, நான் உமக்குப் புதுக்கட்டளையாகவல்ல, நாம் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்க வேண்டுமென்று ஆதிமுதல் நமக்குண்டாயிருக்கிறதையே எழுதி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். -நாம் அவருடைய கட்டளைகளின்படி நடப்பதே அன்பு. நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி அதிலே நடந்துகொள்

ளவேண்டியதே அந்தக்கட்டளை. -அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றி, யேசுக்கிறிஸ்து மனுஷாவதாரம்பண்ணினாரென்பதை அறிக்கையிடாமலிருக்கிறார்கள். இப்படிப்பட்டவனே வஞ்சகனும், கிறிஸ்துவுக்கு விரோதியுமாயிருக்கிறான். -நாம் முன்செய்த காரியங்கள் விருதாவாகாமல், நாம் சம்பூரணபலனைப்பெறும்படி நீங்கள் சாவதானமாயிருங்கள். -கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலை நிலலாமல் அதிக்கிரமஞ்செய்பவனெவனும் தேவனை அடைந்தவனல்ல, கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைநிற்குவனே பிதாவையுங் குமாரனையும் அடைந்திருக்கிறான். -ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைப் போதியாமற்போனால், அவனை உங்கள் வீட்டில் உபசரிக்கவும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும்படாது. -அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடையதூக்கிரியைகளுக்குப்பங்கானன். -நான் அநேககாரியங்களை உங்களுக்கெழுதவேண்டும், ஆயினும் காகிதத்தினாலும், மையினாலும்மல்ல. நமக்குப்பூரணசந்தோஷமுண்டாகும்படி நான் உங்களிடத்தில்வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன். -தெரிந்துகொள்ளப்பட்ட உமது சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல்செய்கிறார்கள். ஆமென்.

(க) க.யோவா.க.டி.அ. யோவா.அ.க.உ. உ.தெச.உ.யெ. க.தீமோ.உ.ச. எ.பி.ய.உ.க. (க) க.தீமோ.க.உ. வ.ச.க.(ச) க.யோவா.க. (இ) க.யோவா.உ.எ.அ. யோவா.யெ.க.ச. எ.பே.இ.உ. க.பேதுரு.ச.அ. க.யோவா.க.உ.க. (ச) சோவா.யெ.யெ.இ.உ.க. க.யோவா.உ.இ.உ.ச. (எ) க.யோவா.ச.க.உ.க. க.யோவா.உ.உ.உ. (அ) மாற்.யெ.க. கலா.க.ச. எ.பி.யெ.க.உ.க. (க) க.யோவா.உ.உ.க. (ய) ரோ.யெ.யெ. க.கொரி.இ.யெ. கலா.க.அ.க. உ.தீமோ.க.இ. தீ.க.யெ. (யெ) க.யோவா.யெ.க. யோவா.யெ.யெ.க. க.யோவா.க.ச. (யெ) க.பேதுரு.இ.யெ.க.

யோவான் எழுதிய மூன்றாம்

நிருபம்.

க. நன்னெறி உபசாரமென்னும் இவைகளினியி
த்தம் யோவான் காயுவைப்புக்கழ்தல்:க.கியோத்
திரேபைக்கண்டித்தல். தேமேத்திரியுவைப்புக்
ழ்தல்: ஸ. நிருபத்தின் முடிவுரை.
முதியோனாகிய நான், உண்மையாய் அன்புக்
ருகிற பிரியமான காயுவுக்கு எழுதிக்கொள்வது.
உ. பிரியமானவனே, உன் ஆந்தமம் வாழ்ந்திருப்ப
துபோல, நீ எவ்வீதத்திலும் வாழ்வுபெற்று ஆரோக்
க. கியமடையும்படி வேண்டுகிறேன்.—சகோதரர்
வந்து, நீ சத்தியத்தில் இப்படி நடந்துகொள்ளு
கிறாயென்று உன்னுடைய உண்மையைக்குறித்
துச்சாட்சியிட்டபொழுது நான் மிகவுஞ்சந்தோ
ச. உமாளேன்.—என்பின்கைசத்தியத்திலே நடப்
பதை நான் கேள்விப்படுவதினாலுண்டாகுஞ்சந்
தோஷத்திலும் மேலானசந்தோஷம் எனக்கில்
டு லை.—பிரியமானவனே, நீ சகோதரருக்கும் பரதே
சிகளுக்குஞ்செய்வதெல்லாம் விசுவாசத்துக்குத்
க. தகுந்தவைகள்.—அவர்கள் உன்னுடைய அன்
பைக்குறித்துச் சபைக்கு முன்பாகச் சாட்சியிட்ட
டார்கள்: நீ தேவனுக்கேற்றபடி அவர்களை வ
எ. ழிவிட்டனுப்பினால் நன்மைசெய்வாய்.—அவர்
கள் அந்நியரிடத்தில் ஒன்றும் வாங்காமல், அவ
ருடைய நாமத்தினியித்தம் புறப்பட்டார்களே.—
அ. ஆதலால் நாம் சத்தியத்துக்கு உபயோகிகளாகும்
படி, இப்படிப்பட்டவர்களை உபசரிப்பது நமக்
க. குக்கடமை.—நான் சபைக்கு எழுதினேன்: ஆளு

லும் அவர்களுக்கு முதலாளியாயிருக்கவிரும்பு
கிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளுகி
றதில்லை.—அவன் எங்களுக்கு விரோதமாய்ப்பழி
மொழிபேசுகிறான்: அதினாலுந் திருத்திப்படா
மல், தான் சகோதரரை உபசரிக்காமலிருக்கிறதம
ன்றி, அவர்களை உபசரிக்கவிரும்புகிறவர்களை யுந்
தடுத்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்: இதி
னியித்தம் நான்வரும்பொழுது அவன் கிரியைக்
களை அவன் நினைக்கும்படிசெய்வேன்.—பிரியமா
யக
னவனே, நீ தீமையையல்ல, நன்மையைப் பின்
பற்றுவாயாக. நன்மைசெய்கிறவன் தேவனு
ண்டாயிருக்கிறான்: தீமைசெய்கிறவனோ தேவ
னைக்கண்டறியவில்லை.—தேமேத்திரியு எல்லாரா
யெ
லும், சத்தியத்தாலுந்தானே சாட்சிபெற்றிருக்கிற
ன்: நாங்களுக்கு சாட்சியுகிறோம்; எங்கள்சாட்
சிமெய்யென்றறிந்திருக்கிறீர்கள்.—நான் அநேக
யக
காரியங்களை உனக்கு எழுதவேண்டும், ஆனாலும்
மையினாலும் எழுதுகோலினாலும் எழுதமனதில்
லை.—நான் சிக்கிரமாய் உன்னைக்காணலாமென்
யச
று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுக
மாய்ப்பேசுவோம். உனக்குச் சமாதானமுண்
டாயிருக்கக்கடவது. எங்கள் சிநேகிதர் உன்
னை வாழ்த்துதல் செய்கிறார்கள். உன்னிடத்தி
லுள்ள சிநேகிதர்களைப்பெயர் பெயராக வாழ்த்
துதல் செய்வாயாக, ஆமென்.

(க) உ.யோவா.க. (க) உ.யோவா.ச. (ச) க.கொரி.ச.யெ. பிலே.ய. (எ) க.கொரி.க.யெ.யெ. (யக) சங்.கௌ.உ.எ. ஏசா.க.யெ.யெ. க.பேதுரு.க.யெ. க.யோவா.உ.உ.க. (யஉ) க.தீமோ.க.எ.யோவா.உ.உ.உ. (யக) உ.யோவா.யெ.

யூதா எழுதிய சாதாரண நிருபம்.

க. வாழ்த்து: கூ. பத்தியில் ஸ்திரமாயிருப்பதைக் குறித்தல். கன்னப்போதகரின்பாவத்தைக்குறித்தல். அவர்களுக்கு வருந்தண்டனையைக்காட்டல்: உய. யூதா பத்தரை உணர்த்தல்: உச. பிரார்த்தித்து முடிவுரைசெய்தல்.

யேசுக்கிறிஸ்துவின் பனிவிடைக்காரனும், யாக்கோபின்சகோதரனுமாகிய யூதா, பிதாவாகிய தேவனும் பரிசுத்தமாக்கப்பட்டும், யேசுக்கிறிஸ்துவினால் காக்கப்பட்டிருக்கிற அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதிக்கொள்வது.—
 உ இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களுக்குப் பெருக்கடவன.—பிரியமானவர்களே, சாதாரண இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதவேண்டாமென்று நான் மிகுந்த கருத்துள்ளவனாயிருக்கையில், முன்னே பரிசுத்தவான்களுக்கு ஒப்பிக்கப்பட்ட விசுவாசத்தினியித்தம் நீங்கள் மிகுந்தணக்கத்தோடே முயலவேண்டாமென்றெழுதி உங்களுக்குணர்ந்துவது அவசியமென்று கருதிக்கொண்டேன்.—கமது தேவனுடைய கிருபையைக் காமலிகாரத்துக்கேதுவாகப்புரட்டி, ஏசு சயாதிபதியாகிய தேவனும், நம்முடைய கர்த்தருமாயிருக்கிற யேசுக்கிறிஸ்துவை மறுதலிக்கிற துன்மார்க்கரான சில மனுஷர்பக்கவழியாய் தழைந்திருக்கிறார்கள், அவர்கள் இந்தத்தண்டனைக்குமுன் எழுதப்பட்டிருந்தார்கள்.—ஆதலால், கர்த்தர் எகிப்துதேசத்தினின்றும் தமது சனங்களை இரட்சித்தபின்பு விசுவாசியாதவர்களை அழித்தார், இதை நீங்கள் அறிந்திருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.—தங்களுடைய ஆதி நிலையிலே நிலைத்திராமல், தங்கள் வாசல்தானத்தை விட்டுவிடவிரை துதரையும் அவர் மகா பெரியகாளின் கியாயத்தீர்ப்புக்கு நித்திய சங்கிலிகளினால் கட்டி, அந்தகாரத்தில் அடைந்து வைத்திருக்கிறார்.—அவ்வண்ணமே சோதோம், கொமோரா நகரத்தாரும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தாரும் வேகசமாரக்கத்தில் அழித்தினவர்களாய் அந்நிய மாயிசுத்தைச் சேர்ந்தினியித்தம், அவர்கள் அவியாத அக்கினியாகிய

தண்டனையை அனுபவிக்கும்படி திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.—அந்தப்பிரகாரம் இந்தச்சொப்பனக்காரருஞ்சரீரத்தை அசுசிப்படுத்தி, கர்த்தத்துவத்தை அவமதித்து, மகிமையுள்ள பட்டங்களை நிந்திக்கிறார்கள்.—பிரதான தூதனாகிய மிகாவேலும் மோசேயின் சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே வாக்குவாதம் பண்ணினபொழுது, அவனுக்கு விரோதமாய் நித்தனையான உத்தரஞ்சொல்லத்துணியாமல், கர்த்தர் உன்னைக்கடிந்துகொள்ளக்கடவரென்றான்.—இவர்களோ தங்களுக்குத் தெரியாதவைகளை நிந்திக்கிறார்கள்: புத்தியில்லாத மிருகங்களைப்போல் இந்திரியவழியாய்த் தாங்களுணர்ந்தவைகளால் தங்களைக்கெடுக்கிறார்கள்.—ஐயோ, அவர்களுக்கு ஆபத்துவரும், காவின் வழியிலே நடந்து, அவர்கள் பிலியாம் கூலிக்காகச் செய்தவளுக்கத்திலே விரைத்தோடி, கோராவின் துரோகத்திலே கெட்டுப்போனார்கள்.—உங்களுடன் விருந்துண்ணும்பொழுது பயமில்லாமல் தங்களைமேய்த்து, உங்கள் அன்பின் விருந்துகளுக்கு மாசுகளாயிருக்கிறார்கள்: இவர்கள் காற்றுக்களால் அடிபடும் நீரற்றமேகங்கள்; உலர்ந்து, கனியற்று, இரண்டிரும் பட்டு, வேற்றுப்போன மரங்கள்.—தங்கள் சுயலச்சையென்னும் துரைகளை நின்றுகிற சமுத்திரத்தின் உக்கிர அலைகள்; தெரிதப்பித்திரிகிற நட்சத்திரங்கள்; இவர்களுக்கென்று நித்திய அகோர அந்தகாரம் வைக்கப்பட்டிருக்கின்றது.—ஆதாயின் எழாந் தலைமுறை யியலுண்டாயிருந்த ஏனோரு இவர்களைக்குறித்து, “பாருங்கள், கர்த்தர் எல்லாருக்கும் கியாயத்தீர்ப்புக்கொடுக்கிறதற்கும், அவர்களில் தேவபத்தியில்லாத யாவருந் துன்மார்க்கமாய்ச்செய்த சகலதுன்மார்க்கமான கிரியைகளினியித்தமும், தமக்கு விரோதமாய்த் தேவபத்தியில்லாத பாலிஷிகன்பேசின கடுஞ்சொற்களெல்லாவற்றினியித்தமும், அவர்களைக்கண்டிக்கிறதற்கும், ஆயிரம்பதினாயிரம் தமது பரிசுத்தவான்களோடே வருகிறார்,” என்று தீர்க்கதரிசனஞ்சொன்னான்.—இவர்கள் மொறுமொறுக்கிறவர்களும், முறையிட்டுத்

(க) லூக்.கல.சு. அபு.க.யூ. யோவா.யெ.யெ.யெ.யெ. க.பேதரு.க.இ. ரோ.க.உ.(உ)க.பேதரு.க.உ. உபேதரு.க.உ. (க) தீத்.க.ச. பிலி.க.உ.எ. க.தீமோ.க.ய.அ. உ.தீமோ.க.ய.க. (ச) கலா.உ.க. உ.பேதரு.உ.க. ரோ.க.உ.உ. உ.உ. க.பேதரு.உ.அ. உ.பேதரு.உ.ய. தீத்.உ.ய.க. எ.பி.யெ.யெ.யெ. தீத்.க.ய.க. உ.பேதரு.உ.க. க.யோவா.உ.உ. (இ) க.கொரி.யூ.க. எண்.யெ.உ.க.க.எ. ச.கா.க.உ.எ. எ.பி.கூ.யெ.யெ.க. (சு) யோவா.அ.ச.ச. உ.பேதரு.உ.ச.வெளி.உ.ய.ய. (எ) ஆதி.யூ.க.உ.ச. உ.பா.உ.க.உ.க. உ.பேதரு.உ.க. (அ) உ.பேதரு.உ.ய. யாத்.உ.உ.உ.அ. (க) தானி.யூ.க. வெளி.யெ.எ. உ.பேதரு.உ.ய.க. ச.க.க.உ. (ய) உ.பேதரு.உ.யெ. (யக) ஆதி.ச.இ. க.யோவா.கூ.யெ. எண்.உ.உ.எ.உ.க. உ.பேதரு.உ.யெ. எண்.யூ.க.க. (யெ) உ.பேதரு.உ.யக. க.கொரி.யூ.க.உ.க. நீதி.உ.இ.யெ. உ.பேதரு.உ.யெ. எ.பே.ச.யூ.க. மத்.யெ.யூ.க. (யக) எசா.இ.உ.யெ. பிலி.கூ.யக. உ.பேதரு.உ.யெ. (யச) ஆதி.இ.யெ. (யஇ) உ.பா.கூ.உ. தானி.எ.யெ. ச.க.யெ.இ.மத்.உ.இ.கூ.க. உ.தெ.ச.க.க. வெளி.க.எ. க.சாமு.உ.கூ.சங்க.க.யெ.யெ.மல்.கூ.யக. (யச) உ.பேதரு.உ.யெ. நீதி.உ.அ.உ.க. யாக்.உ.க.க.

திரிகிறவர்களும், தங்கள் தங்கள் இச்சைகளுக்கு இசைய நடக்கிறவர்களாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் மிகவும் இறுமாப்பானவைகளைப்பேசி, இலாபத்துக்காகப்பெரியோரைப்புகழுகிறார்கள்.—பிரியமானவர்களே, நீங்கள் நம் முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன்னுரைக்கப்பட்ட யாடவாக்கியங்களை நினைத்துக்கொள்ளுங்கள்.—அவர்கள், கடைசிக்காலத்தில்தங்கள் இச்சைகளின்படி நடக்கிற துன்மார்க்கமான நிந்தனைக்காரர்தோன்றுவார்களென்று உங்களுக்குச்சொன்னார்கள்.—இவர்களே பிரிந்துபோகிறவர்கள், சுக உய்போகிகள், ஆவியானவர் இல்லாதவர்கள்.—பிரியமானவர்களே, உங்கள் மிகுந்தபரிசுத்தமான விசுவாசத்தில் உங்களைஸ்திரப்படுத்தி, பரிசுத்த ஆ உகவியைக்கொண்டு பிரார்த்தனைபண்ணி,—சித்திய

சீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்துவின் இரக்கத்தை அபேட்சிப்பவர்களாய், தேவனுடைய அன்பில் உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.—வகையறுக்கிற உகவர்களாகச் சிலருக்கு இரங்கி,—அக்கினியினின்று உகவிரை இழுத்துக்கொண்டு, பயத்தோடே அவர்களை இரட்சித்து, மாமிசத்தினறக்கறைப்பட்ட அங்கியையும் வெறுத்துவிடுங்கள்.—நீங்கள் வழுவாத உசுபடி உங்களைக் காத்துக்கொள்ளுகிறதற்கும், மாசில்லாமல் மகாமகிழ்ச்சியோடே உங்களைத் தமது மகிமையுள்ள சந்நிதானத்தில் நிறுத்துகிறதற்கும் வல்லவரும்,—நம்முடைய இரட்சகருமாகிய உடு ஒரு சருவஞ்ஞத்துவமுள்ள தேவனுக்குப் புகழ்ச்சியும், மகிமையும், பராக்கிரமமும், அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதுமுண்டாயிருக்கக்கடவன. ஆமென்.

(யௌ) உபேதுரு.௬.௧. (யா) க.தீமோ.ச.௧. உ.தீமோ.௬.௧. உ.பேதுரு.உ.௧.(யக)நீதி.யா.௧. எசேக்.யச.௭. ஓசி. ச.யச. எபி.ய.உடு. க.கொரி.உ.யச. யாக்.௬.யடு. (உய) கொலோ.உ.௭. க.தீமோ.௧.௬. ரோ.அ.உசு. எபே.௬.யா. (உக) தீத்.உ.யக. உ.பேதுரு.௬.யெ. (உக) ரோ.யக.யச. க.தீமோ.ச.யக. ஆமோ.ச.யக. சக.௬.உ. க.கொரி.௬.யடு. சக.௬.ச.டு. வெளி.௬.ச. (உச) ரோ.யக.உசு. எபே.௬.உய. கொலோ.௧.உ.உ. (உடு) ரோ.யக.உ.௭. க.தீமோ.௧.யௌ.

வெளிப்படுத்தப்பட்டவாக்கியம்.

க. அதிகாரம்.

க. முகவுரை: ச. வாழ்த்து: எ. கிறிஸ்துவின் வருகையைக் குறித்தல்: க. யோவான்காவலில்வைக்கப்பட்டல். அவன் கிறிஸ்துவைத் தரிசித்தல். ச. கைபகனாகிய ஏழுவின்கைக்காண்டல்.

விரைந்துநேரிடும் விசேஷங்களைத் தமது பணிவிடைக்காரருக்குத் தெரிவிக்கும் பொருட்டித் தேவன் யேசுக்கிறிஸ்துவினிடைத்தில் ஒப்பித்ததும், இவர் தமது தூதனை அனுப்பி, அவனைக்கொண்டு தமது பணிவிடைக்காரராகிய யோவானுக்குத்தெரிவித்ததுமான தீர்க்கதரிசனவாக்கியம்:—இவன் தேவனுடைய வாக்கும், யேசுக்கிறிஸ்துவினாற் சாட்சியிடப்பட்டதும், தான் கண்டதமாகிய யாவையும் அறிவித்திருக்கிறான்.—இந்தத் தீர்க்கதரிசன வாக்குகளை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் ஏழு திருக்கிறவைகளைக் காத்துக்கொள்ளுகிறவர்களும் வாழ்வுடையவர்கள்: காலஞ்சமீபமாயிற்று.

யோவான் ஆசியாதேசத்திலுள்ள ஏழு சபைகளுக்கும் ஏழுதிக்கொள்வது: இருக்கிறவரும், இருந்தவரும், வருபவருமானவராலும், அவருடைய சிங்காசனத்தக்கு முன்னிருக்கிற ஏழு ஆவிகளாலும்,—மெய்ச்சாட்சியும், மரித்தோரிவிருந்து முத்திரந்தவரும், பூமியின் இராசாதி இராசனுமாகிய யேசுக்கிறிஸ்துவினாலும் உங்களுக்குக்கிரபையுஞ் சமாதானமுண்டாக்கக்கடவன். நம்மில் அன்பு கூர்ந்து, நம்முடைய பாவங்கள் நீக்கத் தமது இரத்தத்தினாலே நம்மைக்கழுவி,—நம்மை இராசாக்களும், ஆசாரியருமாகத் தமது பிதாவாகிய தேவனிடைத்தில் ஏற்படுத்தினவருக்கு, மகிமையும் வல்லமையுஞ் சதாகாலங்களிலுமுண்டாயிருக்கக்கடவன். ஆமென்.

பாருங்கள், மேகங்களில் வருகிறார்; எந்தக் கண்ணும் அவரைக்காணும், அவரைக்குத்தினவர்களும் அவரைக்காண்பார்கள்: பூமியிலுள்ள கோத்திரத்தார் யாவரும் அவர் கிமித்தந்துக்கித்துப்புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.—இருக்கிறவரும், இருந்தவரும், வருபவருமாகிய சருவவல்லமையுள்ள கர்த்தர், நான்

அல்பாவும் ஒமேகாவுமாகிய ஆதியும் அந்தமுமாயிருக்கிறேனென்கிறார்.

யேசுக்கிறிஸ்துவின் உபத்திரவத்திற்கும், இராச்சியத்திற்கும், பொறுமைக்கும் பங்காளனும், உங்கள் சகோதரனுமாகிய யோவானெனும் நான், தேவவாக்கினியித்தமும், யேசுக்கிறிஸ்துவைக் குறித்து இட்டசாட்சியினியித்தமும் பத்முவுன்னும் உபதீவில் இருத்தேன்:—கர்த்தருடைய எளில் ஆவிக்குள்ளானேன்:—அப்பொழுது, அல்பாவும் ஒமேகாவுமாகிய ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்: இப்பொழுது நீ காண்பதை ஒரு புத்தகத்தில் எழுதி, ஏபேசு, சிமீருளா, பெருசமு, சியத்தாரா, சருதை, பிலதெல்பியா, இலவோதிகையாவென்னும் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் அனுப்பென்ற எக்கானத்தொளிபோன்ற ஒரு மகாசத்தம் எனக்குப்பின்னாலேசொல்லியதை நான்கேட்டேன்:—அப்பொழுது என்னுடன் பேசின சத்தத்தை நினைவிலுள்ளவர்களுக்குத் திரும்பினேன். திரும்பினபின் ஏழு பொன்வினக்குகளையும்,—அந்த ஏழு வினக்குகளின் மத்தியிலே நிலை அங்கியைத்தரித்து, மாறிப்பொற்கச்சுக்கட்டியிருந்த மனுபுத்திரனுக்கொப்பான ஒருவரையுக்கண்டேன்.—அவருடைய சிரசும் மயிரும், வெண்பஞ்சையும், உறைந்தமழையைப்போலவெண்மையாயிருந்தன; அவருடைய கண்கள் அக்கினிச்சவாலுக்குச் சமானம்.—அவருடைய பாதங்கள் உலையிற்புகாய்கிற பிரகாசமுள்ள பித்தனைபோலிருந்தன; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போலிருந்தது.—அவர் தமது வலக்கையில் ஏழு கட்டுத்திரங்களை எத்திக்கொண்டிருந்தார்: அவர் வாயிலிருந்து இருபுறமுக்கூருள்ள கட்டுப்புறப்பட்டது: அவருடைய முகம் மத்தியானகாலத்திற்கிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது.—நான் அவரைக் கண்டமாதிரத்தில் மரித்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன். அவர், தமது வலக்கையை என்மேல்வைத்து, என்னுடன், பயப்படாதே; நான் ஆதியும், அந்தமும், சுயஞ்சீவியுமாயிருக்கிறேன்.—பார், லூ

(க. அதி. க.) யோவா.க.க.உ. அதி.ச.க. அதி.உ.உ.ய.க. (உ) க.கொரி.க.க. (க) யோவா.க.க. (க) லூ.உ.உ.உ. ரோ.ய.க.ய.க. யா.க.இ.அ. க.பேதுரு.ச.எ. (ச) யா.க.க.ய.ச. யோவா.க.க. ச.க.க.க. (இ) யோவா.அ.ய.ச. க.திமோ.க.ய.ச. க.கொரி.ய.இ.உ.ய. கொலோ.க.ய.அ. ஏபே.க.உ.ய. யோவா.ய.க.க.ச. கலா.உ.உ.ய. ஏபி.க.ய.ச. க.யோவா.க.எ. (ச) க.பேதுரு.உ.இ.க. க.திமோ.க.ய.க. ஏபி.ய.க.உ.க. க.பேதுரு.ச.ய.க. (எ) தானி.எ.ய.க. மத்.உ.ச.க.ய. அபு.க.ய.க. ச.க.ய.உ.ய. யோவா.ய.க.க.எ. (அ) ஏசா.ச.க.ச. (க) பிலி.க.எ. உ.திமோ.க.அ. ரோ.அ.ய.எ. உ.திமோ.உ.உ.ய. அதி.க.க. (ய) அபு.ய.உ.கொரி.ய.உ.உ. யோவா.உ.ய.உ.க. அபு.உ.ய.எ. க.கொரி.ய.க.உ. (ய) வ.ச.அ.ய.எ. (உ) வ.ச.உ.ய. யா.த.உ.க.எ. ச.ச.உ.உ. (ய) அதி.உ.க. எசே.க.உ.க. தானி.எ.ய.க. தானி.ய.இ.அ. அதி.ய.இ.க. (ய) தானி.எ.க. தானி.ய.க. (ய) எசே.க.எ. தானி.ய.க. எசே.க.உ.க. (ய) ஏசா.ச.க.உ. (ய) ஏபே.க.ய.எ. ஏபி.ச.ய.உ.அபு.உ.க.ய.க. (ய) எசே.க.உ.அ. தானி.அ.ய.அ. ஏசா.ச.க.ச. (ய) ரோ.க.க. அதி.ச.க. எங்.க.அ.உ.பி. வ.ச.உ.உ.

உய தென்பதையும் அறிந்திருக்கிறேன்.—ஆயினும் உன் மேல் எனக்குச் சிறிது குறைவுகளுண்டு, தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லி வேசைமார்க்கமாய் நடக்கிறதற்கும், வக்கிரகங்களுக்கு நிவேதித்ததைப் புசிக்கிறதற்கும் என் பணிவிடைக்காரருக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கிற யெசேபே லென்னும் ஸ்திரிக்கு நீ இடங்கொடுக்கிறாய்.—
 உக அவன் மனந்திரும்புவதற்கு நான் சமயத்தை அருளியும், அவன் தன் வேசைமார்க்கத்தை விட்டு ம உ உணந்திரும்பவில்லை.—கேள், அவளும், அவளுடனே விபசாரஞ்செய்தவர்களுள் தக்கத்தங்கள் கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால், நான் அவளை ஒரு மஞ்சத்தின்மேலும், இவர்களை மிகுந்த உபத்திரவத்திலேயுந் தள்ளிவிட்டு, அவளுடைய பிள்ளைகளைக் கொலைசெய்வேன்.—அப்பொழுது நான் அந்தக்கரணங்களையும், இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச்சபைகளும் அறிந்துகொள்ளும்: உங்களில் அவனவனுடைய கிரியைகளின்படி யாவருக்கும் பிரதிபலன் அளிப்பேன்.—இந்தப்போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், தாங்கள் சொல்லுகிறபடி சாத்தானுடைய ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற தியத்தராவிலுள்ள மற்றவர்களாகிய உங்கள் மேல் வேறொரு பாரததையும் ஏற்றமாட்டே உடு னென்று சொல்லுகிறேன்.—உங்களுக்குண்டானதை நான் வரும்ளவும் பற்றிக்கொள்வீர்களா உக க.—செயங்கொண்டு, முடிவுபரியந்தம் என்கிரியைகளைக் காத்துக்கொள்ளுகிறவனெவனோ, அவனுக்கு என் பிதாவினிடத்தில் நான் பெற்ற பிரகாரம், அந்நியம்மேல் அதிகாரங்கொடுப்பேன்.—
 உஎ அவன் இருப்புக்கோலினால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மட்கலங்களைப்போல நொறுக்க உக கப்படுவார்கள்.—விடிவெள்ளி நட்சத்திரத்தை உக அவனுக்குக் கொடுப்பேன்.—ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன்கேட்கக்கடவன்.

௩. அதிகாரம்.

க. சருதையின்சபைக்கு அனுப்பியவாக்கியம்: எ. பில்தெல்பியாவின் சபைக்கு அனுப்பியவாக்கியம்: ஸச. இலவோதிக்கையாவின் சபைக்கு அனுப்பியவாக்கியம்.
 சருதையிலுள்ள சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டுவது; தேவ ஆவிகள் ஏழையும், ஏழுநட்சத்திரங்களை யுமுடையவர் இவைகளை வசனிக்கிறார்; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ

சேவனுள்ளோனென்று பெயர்பெற்றும் மரித்தவனாயிருக்கிறாய்.—உன்கிரியைகள் தேவசக்தியிலே குற்றமற்றவைகளல்லவென்பதை நான்கண்டேன்: ஆதலால் நீ விழித்துக்கொண்டு, சாவப்போகிற மீந்திருப்பவைகளை ஸ்திரிப்படுத்துவாயாக.—மேலும் நீ கேட்டுப் பெற்றுக்கொண்டவகையைச் சிந்தித்து, பற்றிக்கொண்டு, மனந்திரும்பு. நீ விழித்துக்கொள்ளாவிட்டால் நான் திருடனைப்போல் உன்மேல்வருவேன், நான் உன்மேல் வரும் நேரத்தை அறியாதிருப்பாய்.—தங்கள் வஸ்திரங்களை அகசிப்படுத்தாத சிலர் சருதையிலும் உன்ஜோடிருக்கிறார்கள்; அவர்கள் பாத்திரானபடியால் வெண்மையானவஸ்திரங்களைத்தரித்து என்னுடன் நடப்பார்கள்.—செயங்கொள்ளுகிறவன்வெள்ளைவஸ்திரங்களால் உடுத்தப்படுவான்; நான் சேவபுத்தகத்தில் அவனுடைய நாமத்தைத் துடைக்காமல் என் பிதாவின் சக்தியிலும், அவருடைய தூதருக்கு முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.—ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன்கேட்கக்கடவன்.
 பில்தெல்பியாவிலுள்ள சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டுவது: தாவிதின் திறவுகோலையுடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடி திறக்கிறவரும், ஒருவருந் திறக்காதபடி பூட்டுகிறவருமாகிய பரிசுத்தமுஞ் சத்தியமுள்ளவர் இவைகளைவசனிக்கிறார்.—உன்கிரியைகளை அறிந்திருக்கிறேன்: நீ அற்ப பலமுடையவனாயிருத்தும் என் நாமத்தை மறுதலிக்காமல் என்வாக்கியத்தைக்காத்துக்கொண்டபடியினாலே, பார், உன்க்குமுன்பாகக் கதவைத்திறந்துவைத்தேன், ஒருவனும் அதைப்பூட்டமாட்டான்.—பூதரவிரத்திருந்துத் தங்களை யூதரென்றுபொய்சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய சபையாரிற்சிலரை உன்க்குத்தருகிறேன். கேள், அவர்கள், உன்பாதங்களுக்குமுன்பாகவந்துபணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படிசெய்வேன்.—பொறுமையைக்கற்பிக்கிற என்வாக்கியத்தை நீ காத்துக்கொண்டபடியினாலே, நானும், பூமியின்மேல் வாசமாயிருப்பவர்களைச் சோதிப்பதற்கு உலகமெங்கும்வருஞ்சோதினைக் காலத்திற்குத் தப்பும்படி உன்னைப் பாதுகாப்பேன்.—பார், நான் சீக்கிரமாய் வருகிறேன்: ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு, உன்னிடத்திலுள்ளதைப் பலமாய்ப்பற்றிக்கொள்வாயாக.—செயங்கொள்ளுகிறவனை என்

(உய) க.இரா.ஸக.க. உ.இரா.க.எ. யாத்த.கச.யெ. அப்.யெ.உய.உஅ. க.கொரி.ய.யெ.உய. (உக) ரோ.உ.ச. (உக) க.சாமு.யெ.எ. க.நாளா.உஅ.க. உ.நாளா.க.க.ய. ஏரே.யெ.உய. யோவா.உ.உ.உ.உ. அப்.க.உ.ச. ரோ.அ.உ.எ. சங்.க.உ.யெ. மத்.யெ.உ.எ. ரோ.உ.எ. உ.கொரி.யெ. கலா.க.க. (உச) அப்.யெ.உ.க. (உடு) அதி.க.யெ. (உச) யோவா.க.உ.க. க.யோவா.க.உ.க. மத்.யெ.உ.அ. லூக்.உ.உ.உ.க.க.ய. க.கொரி.க.க. (உஎ) சங்.உ.அ.க. தானி.எ.உ.க. (உஅ) உ.பேதுரு.க.யெ.—(௩) அதி.க. (௪) அதி.க.ச.யெ. அதி.உ.உ. எபே.உ.உ.ச. க.தீமோ.யெ. (௬) க.தீமோ.க.யெ. உ.தீமோ.க.யெ. வச.யெ. மத்.உடு.யெ. க.தெச.யெ.உ.க. உ.பேதுரு.க.யெ. (ச) அப்.க.யெ. யூதா.உ.க. அதி.எ.க.யெ. (டு) அதி.யெ.யாத்த.க.உ.க.உ. சங்.க.க.உ.அ. பிலி.ச.க. அதி.உ.யெ.யெ. அதி.உ.க.உ.எ. மத்.யெ.க.உ. (ச) அதி.உ.எ. (எ) அப்.க.யெ. க.யோவா.யெ. அதி.க.யெ. ஏசா.உ.உ.உ. லூக்.க.க.உ. மத்.யெ.யெ. யோபு.யெ.யெ. (அ) வச.க. க.கொரி.யெ.க. உ.கொரி.உ.யெ. (க) அதி.உ.க. ஏசா.ச.க.உ.க. (ய) உ.பேதுரு.உ.க. லூக்.உ.க. ஏசா.உ.யெ. (யெ) பிலி.ச.யெ. அதி.உ.உ.எ.யெ.யெ. வச.க. அதி.உ.யெ.உ.டு. (யெ) க.இரா.எ.உ.க. கலா.உ.க. அதி.உ.யெ. கலா.ச.உ.க. எபி.யெ.உ.உ. அதி.உ.உ.ச.

தேவனுடைய ஆவயத்தில் தூண்குவேன், அதைவிட்டு அவன் ஒருபொழுதும் நீங்கான்: என் தேவனுடைய நாமத்தையும், என் தேவனிடத்தினின்று வானத்தைவிட்டிறங்குகிற புதிய யெரூஷலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என்புதியநாமத்தையும் அடக்க வன்மேல் எழுதுவேன்.—ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

யச இலவோதிகையாலுள்ள சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டுவது; உண்மையுஞ் சத்தியமுமுள்ளசாட்சியும், தேவனுடைய சிருஷ்டிகளுக்காழியுமாயிருக்கிற ஆமென் என்பவர் யெருஸலேமில் வசனிக்கிறார்.—உன்கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ குளிரும்ல்ல, அனலும்ல்ல: நீ குளிராய் அல்லது அனலாயிருந்தால் நலம்.—யச இவ்வியதாய் நீ குளிரும்படி அனலும்படி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால், உன்னை என்வாயினின்று வார்திபண்ணுவேன்.—நீ திக்கற்றவனும், துக்கமுள்ளவனும், தரிக்கிரனும், குருடனும், நிரவாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான்செல்வன், அதிக நிரவியத்தைப்பெற்றேன், எனக்கு ஒருகுறைவுமில்லையென்று நீ சொல்லுகியாய்.—நீ செல்வனாகும்படி நெருப்பிற் புட்டப்பட்ட பொண்ணையும், உன் நிரவாணத்தின் இலச்சைதோன்றாமல் நீ தரித்துக்கொள்வதற்கு வெள்ளைவஸ்திரங்களுக்கும் என்னிடத்தில் வாங்கிக்கொள்வதற்கும், நீபார்வையடையும்படி உன் கண்களுக்குக் கலிக்கம் போடுவதற்கும், உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.—நான் நேசிப்பவர்களைக்கடிந்து தண்டிக்கிறேன்: ஆகையால் நீ சாக்கிரதையாயிருந்து மனத்திரும்புவாயாக.—உயகேள், நான் வாசலருகே நின்று தட்டுகிறேன்: ஒருவன் என் சத்தத்தைக்கேட்டுக் கதவைத்திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே அந்திப்போசனம் பண்ணுவேன், அவனும் என்னோடே அந்திப்போசனம் பண்ணுகவான்.—நான்செய்யப்பெற்றவனும், என்பிதாவோடே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற பிரகாரம்செய்கெள்ளுகிறவன், என் சிங்காசனத்தில் என்னோடே வீற்றிருக்கும்படி அருள் உடையேன்.—ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவனென்று என்னுடன்சொன்னார்.

ச. அதிகாரம்.

க. பரமண்டலத்தில் தேவனுடைய சிங்காசனத்தையும், முதியோரையும், கண்களால்நிறைந்த நாலுபிராணிகளையுந் தரிசித்தல்.

பாருங்கள், இவற்றிற்குப்பின்பு நான் பார்க்கையில், வானத்தில் ஒருவாசல் திறந்திருக்கிறதைக் கண்டேன்: அங்கிருந்து எக்காளம்போல என்னோடே முன்பேசின அந்தச்சத்தம் என்னுடனே, நீ இந்தஸ்தானத்தில் ஏறிவா, வருங்காலத்திற் சம்பவிப்பவைகளை உனக்கு வெளிப்படுத்துவேனென்று சொன்னமாதிரித்தில்,—நான் ஆவிக்குள்ளானேன்: அப்பொழுது வானத்தில் ஒருசிங்காசனம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது, அந்தச்சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.—வீற்றிருந்தவர் கண்ணுக்கு ரவாக்கல்லும், பதுமராக ரத்தினமும்போலத்தோன்றினார்: கண்ணுக்கு மரகதம்போலத் தோன்றும் வானவில் ஒன்று அந்தச் சிங்காசனத்தை வளைந்திருந்தது.—அந்தச் சிங்காசனத்தைச்சூழ இருபத்துநாலு ஆசனங்களிருந்தன: இருபத்துநாலு முதியோர், வெள்ளை வஸ்திரங்களைத்தரித்து, தங்கள் சிங்காசனத்தின்மேல் பொன்முடி சூடி, அந்தச்சிங்காசனங்களின்மேல் வீற்றிருந்தார்கள்.—மின்னல்களும், இடிமுழக்கங்களும், மற்றத்தொனிகளும் அந்தச்சிங்காசனத்தினின்று வெளிப்பட்டன: சிங்காசனத்துக்குமுன் தேவனுடைய எழு ஆவிகளாகிய அக்கினியமான எழு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.—அன்றியும் சிங்காசனத்துக்குமுன் பளிங்குக்கண்ணாடிபோன்ற ஒரு சமுத்திரமிருந்தது: அந்தச்சிங்காசனத்தின்மத்தியிலும், சிங்காசனத்தின்சுற்றிலும், முற்புறமும் பிற்புறமும் கண்களால்நிறைந்த நாலுபிராணிகளிருந்தன.—முதலாம் பிராணிசிங்கத்தைப்போலவும், இரண்டாம் பிராணி பசுவின் கன்றைப்போலவும், மூன்றாம் பிராணி முகத்தால் மனுஷனைப்போலவும், நாலாம் பிராணி பறக்கிற கழுதைப்போலவுமிருந்தன.—அந்த நாலு பிராணிகளுள் ஒவ்வொன்றும், அவ்வாறு சிறகுள்ளவைகளும், உள்ளேயுஞ் சுற்றிலுங்கண்களால் நிறைந்தவைகளும், இருந்தவரும், இருக்கிறவரும், வருபவருமாகிய சருவவல்லமையுள்ள தேவனுடைகர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தரென்று இரவும்பகலும் உய்வல்லமற்ற சொல்லிக்கொண்டிருந்தன.—அந்தப்பிராணிகள் இரத்தப்பிரகாரஞ்சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவரும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவரைத்துதித்து, கணஞ்செய்து, ஸ்தோத்திரிக்கும்பொழுது,—இருபத்துநாலு முதியோரும், சிங்காசனத்தின்மேல்வீற்றிருக்கிறவருடையச் சநிதியில் தாழ்ந்து பணிந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரை நமஸ்காரம்பண்ணி, தங்கள் கீர்டல்களைச் சிங்காசனத்துக்கு முன்பாக

(யச) அதி.உ.எ. (யச) ஏசா.சு.இ.யச. அதி.க.இ. கொலோ.க.யெ. (யெ) வச.க. (யெ) ஒசி.யெ.அ. க.கொரி.ச.அ. (யஅ) ஏசா.இ.இ.க. மத்.உ.இ.க. உ.கொரி.இ.க. அதி.எ.யெ. (யக) யோபு.இ.யெ. நீதி.க.யெ.யெ. எபி.யெ.இ.க. யாக். க.யெ. (உய) உன்.இ.உ. லூக்.யெ.க.எ. யோவா.யெ.உ.க. (உச) மத்.யெ.உ.அ. க.கொரி.க.உ. உதிமோ.க.யெ. (உஉ) அதி.உ.எ.—(ச) அதி. க.) அதி.க.யெ.க. அதி.யெ.யெ. (உ) அதி.க.யெ. ஏசா.சு.க. ஏரே.யெ.யெ. ஏசேக்.க.உ.க. தானி.எ.க. (க) ஏசேக்.க.எ.அ. (ச) அதி.யெ.யெ. அதி.க.ச.இ. வச.யெ. (இ) அதி.அ.இ. யாக்.க.எ.உ.க. உ.நாளா.ச. உய. ஏசேக்.க.யெ. சக.ச.உ. அதி.க.ச. (சு) யாத்.க.அ.அ. ஏசேக்.க.இ. வச.அ. (எ) எண்.உ.உ. ஏசேக்.க.யெ. (அ) ஏசா.சு.உ. வச.சு. ஏசா.சு.க. அதி.க.ச.அ. (க) அதி.க.யெ. (ய) அதி.இ.அ.யெ. வச.ச.க.

யெசு வைத்து, — கர்த்தாவே, நீர் மகிமையையும், கனத்தையும், பராக்கிரமத்தையும் பெறுவதற்குப் பாத்திரராயிருக்கிறீர்: நீரே சகலவஸ்துக்களையுஞ் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினால் அவைகள் தோன்றிச் சிருஷ்டியாயினவென்றார்கள்.

௫. அதிகாரம்.

ஏழு முத்திரையுடைய புத்தகத்தைக் காண்டல். அதைக் கிறிஸ்துத் திறத்தல். தேவதூதரும், முதியோரும், நாண்குபிராணிகளும் அவரைத்து தித்தல்.

அன்றியும், அந்தச்சிங்காசனத்தில் வீற்றிருந்த வருடைய வலதுகையில் உள்ளும்புறம்பும் ஏழு தப்பட்டு, ஏழு முத்திரைகளாலே முத்திரிக்கப் பட்டிருந்த ஒரு புத்தகத்தைக் கண்டேன். — பின்பு இந்தப் புத்தகத்தைத் திறக்கிறதற்கும், இதின் முத்திரைகளை உடைக்கிறதற்கும் பாத்திரமானவன் யாவனென்று மிகவுஞ் சத்தமிட்டுக்கூறுகிற பல முள்ள ஒரு தூதனைக்கண்டேன். — வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவதுள்ள எவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாமற்போயிற்று. — அந்தப் புத்தகத்தைத் திறந்து, அதைப் பார்க்கிறதற்குப் பாத்திரனாக ஒரு வணியுங்காணாததினால் நான் மிகவும் அழுகினேன். — அப்பொழுது முதியோரில் ஒருவன் என்னைநோக்கி, அழாதே: பார், தாவீதின் அடிமுளையும், யூதாவமிசத்தின் தோன்றிய சிங்கமுமானவர் செயும் பெற்று, இந்தப் புத்தகத்தைத் திறந்து, இதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவல்லவரானாரென்றான். — அப்பொழுது நான் பார்த்துக்கையில், சிங்காசனத்துக்கும், நாலுபிராணிகளுக்கும், முதியோருக்கும் மத்தியில் ஒரு ஆட்டுக்குட்டி ஏழு கொம்புகளையும், பூமியெங்கும் அனுப்பப்படும் தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு கண்களையுமுடையதாய், பலியிடப்பட்டவண்ணமாயிருக்கக்கண்டேன். — அது சேர்ந்து, சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலுள்ள புத்தகத்தை வாங்கிற்று. — அந்தப் புத்தகத்தை அது வாங்கினபொழுது அந்த நாலுபிராணிகளும், இருபத்துநாலு முதியோரும் தங்கள் தங்கள் சரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய பிரார்த்தனைகளாகிய சுகந்த தூபத்தினால் நிறைந்த பொற்பாத்திரங்களையும் ஏங்கிக்கொண்டு, ஆட்டுக்குட்டிக்கு முன்பாக விழுந்து, — அடிக்கப்பட்டு, உமது இரத்தத்தால் கோத்திரத்தார், பாஷைக்காரர், இராச்சியத்தார், தேசத்தாராகிய இவர்களனைவரிலும் நின்று எங்களைத் தேவனிடத்திற்கு மீட்டுக்கொண்டு, — எங்கள் தேவனிட

த்தில் எங்களை இராசாக்களும் ஆசாரியருமாக ஏற்படுத்தினதினால், இந்தப் புத்தகத்தை வாங்கவும், இதின் முத்திரைகளை நீக்கவும் பாத்திரர் நீரே: நாங்கள் பூமியில் அரசாளுவோமென்று இந்தப் புத்தப்பாட்டைப் பாடினோர்கள். — பின்பு யெசு நான் பார்த்துக்கையில், அந்தச்சிங்காசனத்தையும், பிராணிகளையும், முதியோரையுஞ் சூழ்ந்திருந்த அநேகர் தேவதூதருடைய சத்தத்தைக் கேட்டேன்: அவர்களுடைய தொகை பதினாயிரத்திற்குப் பதினாயிரமும், ஆயிரத்திற்கு ஆயிரங்களுமாயிருந்தது. — அவர்கள், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் பராக்கிரமத்தையும், செல்வத்தையும், ஞானத்தையும், வல்லமையையும், கனத்தையும், மகிமையையும், ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்கிறதற்குப் பாத்திரரென்று மிகுந்த சத்தத்தோடே சொன்னார்கள். — அன்றியும் வாய்க்கணத்திலும், பூமியிலும், பூமியின்கீழும், சமுத்திரத்திலுமுள்ள சமஸ்த பிராணிகளும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும், கனமும், மகிமையும், பராக்கிரமமுஞ் சதாகாலங்களிலுமுண்டாயிருக்கக்கடவனவென்று சொல்லுகிறதைக் கேட்டேன். — அதற்கு நாலுபிராணிகளும் யெசு ஆமென் என்று சொல்லின. அந்த இருபத்துநாலு முதியோர்களுந் தாழ்ந்து வணங்கி, சதாகாலங்களிலுஞ் சீவிக்கிறவரை நமஸ்கரித்தார்கள்.

சு. அதிகாரம்.

க. கிறிஸ்து விலை முதலாம் முத்திரை திறக்கப்படல்: க. இரண்டாம் முத்திரை திறக்கப்படல்: டி. மூன்றாம் முத்திரை திறக்கப்படல்: எ. நாலாம் முத்திரை திறக்கப்படல்: க. ஐந்தாம் முத்திரை திறக்கப்படல்: டி. ஆறாம் முத்திரை திறக்கப்படல்.

பின்பு ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றைப்பேர்க்கக்கண்டேன், நாலு பிராணிகளில் ஒன்று நீ வந்துபாரென்று இடிமுழக்கம் போலச் சொல்லுகிறதைக் கேட்டேன். — நான் பார்த்துக்கையில், வணனைக்குதிரையைக் கண்டேன்: அதின்மேலிருந்தவன் வில்லெப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங்கொடுக்கப்பட்டது: அவன் செயமுன்னவனாய் மேலும் மேலுஞ் செய்க்கும்படி புறப்பட்டான்.

பின்பு அவர் இரண்டாம் முத்திரையைப்பேர்த்தபொழுது, இரண்டாம் பிராணி, வந்துபாரென்று சொல்லக்கேட்டேன். — அப்பொழுது சிவப்பான வேரெருகுதிரை புறப்பட்டது: அதின்மேலிருந்தவனுக்குப் பூமியிலுள்ளவர்கள் ஒருவ

(யெசு) அதி.௫.௨. ஆதி.க.க. அப்.யெ.உ.ச. எபே.க.க. கொலோ.க.யெசு. — (௫. அதி. க.) எசேக்.உ.க.ய. ஏசா. உ.க.யெ. தானி.யெ.ச. (க) வ.ச.யெ. (௫) ஆதி.ச.க.க.ய. எபி.எ.யெ. ஏசா.யெ.க.ய. ரோ.யெ.யெ. வ.ச.க. (க) ஏசா. ௫.௭. யோவா.க.உ.க.க.ச. க.பேதுரு.க.யெ. ச.க.க.க. அதி.ச.௫. (எ) அதி.ச.உ. (அ) அதி.ச.அ.ய. அதி.யெ.உ. அதி.யெ.உ. சங்.ா.ச.க.உ. அதி.அ.க.ச. (க) வ.ச.ச. அப்.உ.யெ.உ. ரோ.க.உ.ச. க.கொரி.க.உ.யெ. எபே.க.அ. கொலோ.க.யெ. எபி.க.யெ. க.பேதுரு.க.யெ.யெ. உ.பேதுரு.உ.க. க.யோவா.க.எ. அதி.எ.க. யாந்.யெ.க.க. க.பேதுரு.உ.௫.க. (ய) சங்.ச.யெ.க. அதி.யெ.க. அதி.ச.யெ. (யெ) அதி.ச.ச.ச. சங்.ச.அ.யெ. தானி.எ.யெ. எபி.யெ.உ.உ. (யெ) அதி.ச.யெ. (யெ) பிலி.உ.க. க.நாளா.உ.க.யெ. ரோ.க.௫. க.திமோ.க.யெ. க.பேதுரு.ச.யெ. அதி.க.யெ. (யெ) அதி.யெ.ச. அதி.ச.க.யெ. — (சு. அதி. க.) அதி.௫.௫.க.எ. அதி.ச.எ. (உ) ச.க.க.க. சங்.ச.௫.ச.௫. ச.க.க.யெ. (க) அதி.ச.எ. (ச) ச.க.க.உ.

ரை ஒருவர்கொலையெய்யும்படி சமாதானத்தைப் பூமியினின்று அகற்றிவிடுகிறதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது: ஒருபெரிய கட்டகமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

இ அப்பால் அவர்மூன்றாம்முத்திரையைப்பேர்த்தபொழுது, மூன்றாம் பிராணி, நீ வந்துபாரென்று சொல்லக்கேட்டேன். பின்பு நான் பார்க்கையில், பாருங்கள், ஒரு கறுப்புக்குதிரையைக்கண்டேன்; அதின்மேலிருந்தவன் ஒரு தராசைத்தன்கையிலே பிடித்திருந்தான்.—அப்பொழுது ஒரு தேனூரியப்பணத்திற்கு ஒருசேர் கோதுமையும், ஒரு தேனூரியப்பணத்துக்கு மூன்றுசேர் வாற்கோதுமையுமென்றும், எண்ணெயையுந்திராட்சரசத்தையுஞ் சேதப்படுத்தப்படாதென்றும், நாலு பிராணிகளின் மத்தியிலிருந்துண்டான சத்தத்தைக்கேட்டேன்.

அ பின்பு அவர் நாலாம் முத்திரையைப்பேர்த்தபொழுது, நாலாம் பிராணி, வந்து பாரென்று சொல்லக்கேட்டேன்.—நான் பார்க்கையில், மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக்கண்டேன்: அதின்மேலிருந்தவனுக்குப் பெயர் மரணம், மரித்தோர்ஸ்தானம் அவன் பின்சென்றது. கட்கத்தினாலும், பஞ்சத்தினாலும், பெருவாரிக்காய்ச்சலினாலும், காட்டுமிருகங்களினாலும் பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலையெய்யும்படி அதிகாரம் அவனுக்குக்கொடுக்கப்பட்டது.

க பின்பு அவர் ஐந்தாம் முத்திரையைப்பேர்த்தபொழுது, தேவனுடைய வாக்கியத்தினியித்தமும், தாங்களிட்டசாட்சியினியித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமங்களை வேதிகையின்கீழேகண்டேன்.—அவர்கள், பரிசுத்தமுஞ்சத்தியமுமுள்ள கர்த்தாவே, எதுவரைக்கும் நீர் நியாயத்தீர்ப்புக்கொடாமலும், பூமியின்மேல்வாசமாயிருக்கிறவர்களுக்கு எங்கள் இரத்தத்தைக்குறித்துப் பிரதி பலனளியாமலுமிருப்பீரென்று மிகவும் ஓலமிட்டுச் சொன்னார்கள்.—அவரவர்களுக்கு வெள்ளைவல்திரங்கள் கொடுக்கப்பட்டன; அதுவுமன்றி, அவர்கள் தங்களைப்போலக் கொலையுண்கிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும், தங்களுடைய சகோதரருமானவர்களின் தொகை சம்பூரணமாகுமளவுமபின்னுஞ் சொற்பகாலம் இளைப்பாறவேண்டுமென்றும், அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

உ அப்புறம் அவர் ஆறாம் முத்திரையைப்பேர்த்தக்கண்டேன், அப்பொழுது பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் உரோமரட்டுப்புடவையைப் போலக் கருணுகொண்டது, சந்திரன் இரத்தம் யமாயிற்று.—பெருங்காற்றினால் அசைக்கப்பட்ட அத்திமரம் பருவமில்லாத தன்களை

திர்க்கும் வண்ணமாக, வானத்து நட்சத்திரங்கள் பூமியிலே விழுந்தன.—வானமும் சுருட்டப்பட்டபெய்த புத்தகம்போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் தங்கள் நிலைகள்பேர்த்து அகன்றுபோயின.—பூமியிலுள்ள இராசாக்களும், பிரதானிகளும், செல்வரும், சேனாபதிகளும், பலவான்களும், அடிமைகளும், சுயாதீனரனைவரும் பருவதங்களின் குகைகளிலும், கல்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,—பருவதங்களையும், யுககல்மலைகளையும் நோக்கி, எங்கள்மேல்விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்துக்கும், ஆட்டிக்குட்டியின் குரோதத்துக்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்.—அவருடைய குரோதத்தின் மகாதினம் வந்துவிட்டது; அதில் நிலைநிற்கவல்லவன் யாவனென்றார்கள்.

எ. அதிகாரம்.

க. தேவசனங்கள் முத்திரை தரிக்கப்படல். யூதேயரின்தொகை. அந்நியதேசத்தார் அநேகரெனக்காட்டல்: யுக. கிறிஸ்துவின் இரத்தத்தினால் அவர்கள் இரட்சிப்பையும் வாழ்வையும்டைதல்.

இவற்றின் பின்பு, பூமியின் நான்குதிசைகளிலும் நாலு தூதர் நின்று, எந்தக்காற்றும் பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, எந்தமரத்தின்மேலாவது வீசாதபடி பூமியிலுள்ள காற்றுகள் நாலையும்பிடித்திருக்கக்கண்டேன்.—மேலுஞ்சேவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொருதூதன், சூரியனுதிக்கிறதிகையினின்று ஏறிவரக்கண்டேன்: அவன், பூமியையுஞ் சமுத்திரத்தையுஞ் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம்பெற்ற அந்த நாலு தூதரையும் நோக்கி,—நாம் நம்முடைய தேவனுக்குரிய ஊழியக்காரரின் நெற்றிகளிலே முத்திரையிட்டத்தீருமளவும், பூமியையும், சமுத்திரத்தையும், மரங்களையுஞ் சேதப்படுத்தாதிருக்களென்றுமிகவுஞ்சத்தமிட்டுச்சொன்னான்.—மேலும் முத்திரையிடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்: இலரவேல் சந்தியாராகிய சகலகோத்திரங்களிலும் முத்திரையிடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்தினூறாயிரம் பேர்.—யூதா கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபேன்கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத்தோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.—ஆஷேர்கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தாலிகோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாஷேகோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.—ஷெயரயின் கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லே

(இ) அதி.ச.எ. சக.உ.உ. (சு) அதி.க.ச.(எ)அதி.ச.எ. (அ) சக.ச.க. எசேக்.யச.உ.க. லேவி.உச.உ.உ. (க) அதி.அ.க. அதி.உ.ய.ச. அதி.க.க. உ.திமோ.ச.அ.(ய)சக.க.ய.உ. அதி.க.எ. அதி.ய.க.ய.அ. (யக) அதி.எ.க.ய.ச. எபி.ய.க. ச.ய. (யஉ) அதி.ய.க.ய.அ. யோவே.உ.ய.க. மத்.உ.ச.உ.க. அப்.உ.உ.ய. (யக) அதி.அ.ய. (யச) சநா.உ.உ.ச. ஏசா. ௩.ச.ச. எபி.க.ய.உ.ய.க. ஏரே.க.உ.க. அதி.ய.ச.உ.ய. (யஇ) ஏசா.உ.ய.க. (யக) ஒசி.ய.அ. லூக்.உ.க.க.ய. (யஎ) ஏசா. ய.க.ச. செப்.க.ய.ச. அதி.ய.ச.ய.ச. சங்.எ.ச.எ.—(எ. அதி. க.) தானி.எ.உ. அதி.க.ச.(க)அதி.ச.ச. எசேக்.க.ச. அதி.உ.உ.ச. (ச) அதி.க.ய.ச. அதி.ய.ச.க.

விகோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ஈகுகாரீகோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.-செபுலோன் கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பின் கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பேன்யா மீன்கோத்திரத்தில் முத்திரையிடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.

கூ பாருங்கள், இவற்றின் பின்பு நான் பார்க்கையில் சருவதேசத்தாரிலும், கோத்திரத்தாரிலும், இராச்சியத்தாரிலும், பாஷைக்காரரிலும் இருந்துவந்ததும், ஒருவனும் எண்ணமுடியாததுமான சனங்கள் வெள்ளங்கிளைத்தரித்து, தங்கங்கையிற் குருத்தோலைகளைப்பிடித்தவர்களாய்ச் சிங்காசனத்திற்கும், ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக கிறிக்கண்டேன்.—அவர்கள், இரட்சிப்பின் பொருட்டுச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற

எங்கள் தேவனுக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் மகிமையுண்டாவதாகவென்று மிகவுஞ்சுத்தமிட்டுச் சொன்னார்கள்.—அல்லாமலும் தேவனுடைய யாவரும் சிங்காசனத்தையும், முதியோரையும், நாலுபிராணிகளையுஞ் சூழலின்றார்கள், அவர்கள் சிங்காசனத்துக்கு முன்பாக முகங்குப்பெறுவருந்து, ஆமென்: எங்கள் தேவனுக்குத் துதியும், மகிமையும், நானமும், தோத்திரமும், கனமும், பராக்கிரமமும், வல்லமையுஞ் சதாகலங்களிலுமுண்டாகக்கடவன. ஆமென் என்று சொல்லித் தேவனை நமஸ்கரித்தார்கள்.

கூ அப்பொழுது முதியோரில் ஒருவர் என்னை நோக்கி, வெள்ளங்கிளைத்தரித்திருக்கிற இவர்கள் யாவர், எங்கேயிருந்து வந்தார்களென்று கேட்டபொழுது, நான் அவருடனே, என் ஆண்டவனே, அது உமக்குத்தெரியுமென்றேன். அப்பொழுது அவர் என்னை நோக்கி, இவர்கள் மிகுந்த உபத்திரவத்தை நீங்கி, தங்கள் தங்கள் அங்குகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்துவெருத்திடுவதுவந்தார்கள்.—ஆதலால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும்பகலும் அவருடைய ஆலயத்தில் அவரைச்சேவித்துவருகிறார்கள்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.—

கூ இவர்கள் இனிப்பசி அடையார்கள், இனித்தாகமடையார்கள்: வெயிலாவது உஷ்டணமாவது இவர்கள்மேலே படுவதில்லை.—சிங்காசனத்தின் மத்தியிலுள்ள ஆட்டுக்குட்டியானவரே இவர்களைமேய்த்து, சேவநீரற்றின் கண்களினிடத்திற்கு இவர்களை நடத்துவார்: இவர்களுடைய கண்ணீர்யாவையுந்தேவனே துடைப்பாரென்றார்.

கூ ரோ.க.உ.அ. அதி.கூ.அ. அதி.கூ.உ.அ. வச.யச. (ய) சங்.கூ.அ. ஏசா.சகூ.க. ஏரே.கூ.உ.க. ஓசி.கூ.ச. அதி.கூ.யக. (யக) அதி.ச.க. (யஉ) அதி.கூ.யக.யச. (யகூ) வச.க. (யச) அதி.சு.க. ஏசா.க.யச. எபி.கூ.யச. க.யோவா. க.எ. (யகூ) ஏசா.ச.கூ.க. (யகூ) ஏசா.ச.கூ.ய. சங்.கூ.உ.க. (யஎ) சங்.உ.க. க.யோவா.ய.யக.யகூ. ஏசா.உ.கூ.அ. அதி.உ.க.ச.—(அ) அதி. க. அதி.சு.க. (உ) மத்.யசு.ய. உ.நாளா.உ.கூ.உ.கூ.—உ.அ. (கூ) அதி.கூ.அ. யாத்.கூ.க. (ச) சங்.கூ.உ. ஊக்.க.ய. (கூ) அதி.யக.யசு. உ.சாமு.உ.உ.அ. க.இரா.யகூ.யக. அப்.ச.கூ.க. (எ) ஏசேக்.கூ.அ.உ.உ. அதி.யக.உ. ஏசா.உ.யக. (அ) ஏரே.கூ.உ.கூ. ஆமோ.எ.ச. அதி.யக.கூ. ஏசேக்.யச.யக. (கூ) அதி.யக.கூ. (ய) ஏசா.யச. யஉ. அதி.யக.ச. (யக) ருத்.க.உ.ய. யாத்.யகூ.உ.க. ஏரே.கூ.யகூ.

அ. அதிகாரம். க. ஏழாம் முத்திரையைப்பேர்த்தல்: சு முதலாம் எக்காளந்தொனித்தல்: அ. இரண்டாம் எக்காளந்தொனித்தல்: ய. மூன்றாம் எக்காளந்தொனித்தல்: யஉ. நாலாம் எக்காளந்தொனித்தல். பின்பு அவர் ஏழாம் முத்திரையைப்பேர்த்தபொழுது, பரமண்டலத்தில் ஏறக்குறைய அரைமணி நேரமளவும் அமைவுண்டாயிருந்தது.—தேவனுக்கு முன்பாக நின்ற ஏழுதூதரையும் கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.—வேறொரு தூதன் தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துவந்து, வேதிகையினருகே நின்றான்; சிங்காசனத்துக்கு முன்பாக இருந்த பொன் வேதிகையின்மேலே, எல்லாப்பரிசுத்தவான்களுடைய பிரார்த்தனைகளோடும் இடம்பொருட்டி, மிகுந்த சுகந்த தூபவருக்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.—பரிசுத்தவான்களுடைய பிரார்த்தனைகளோடே சுகந்தவருக்கங்களின்புகை, தூதனுடைய கையினின்று தேவனுக்கு முன்பாக எழும்பிற்று.—பின்பு அந்தந்த தூதர்கள் அக்கினியினாலே நிரப்பிப்பூமியிலே வீசி, சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி அதிர்தலும் உண்டாயின.

அ. அதிகாரம். க. ஏழாம் முத்திரையைப்பேர்த்தல்: சு முதலாம் எக்காளந்தொனித்தல்: அ. இரண்டாம் எக்காளந்தொனித்தல்: ய. மூன்றாம் எக்காளந்தொனித்தல்: யஉ. நாலாம் எக்காளந்தொனித்தல்.

பின்பு அவர் ஏழாம் முத்திரையைப்பேர்த்தபொழுது, பரமண்டலத்தில் ஏறக்குறைய அரைமணி நேரமளவும் அமைவுண்டாயிருந்தது.—தேவனுக்கு முன்பாக நின்ற ஏழுதூதரையும் கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.—வேறொரு தூதன் தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துவந்து, வேதிகையினருகே நின்றான்; சிங்காசனத்துக்கு முன்பாக இருந்த பொன் வேதிகையின்மேலே, எல்லாப்பரிசுத்தவான்களுடைய பிரார்த்தனைகளோடும் இடம்பொருட்டி, மிகுந்த சுகந்த தூபவருக்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.—பரிசுத்தவான்களுடைய பிரார்த்தனைகளோடே சுகந்தவருக்கங்களின்புகை, தூதனுடைய கையினின்று தேவனுக்கு முன்பாக எழும்பிற்று.—பின்பு அந்தந்த தூதர்கள் அக்கினியினாலே நிரப்பிப்பூமியிலே வீசி, சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி அதிர்தலும் உண்டாயின.

அப்பால் ஏழு எக்காளங்கையுடைய ஏழு தூதர்கள் எக்காளத்தை ஊதுகிறதற்கு ஆயத்தம்பண்ணினார்கள்.—முதலாந்துதன் எக்காளமூதினான், அப்பொழுது இரத்தக்கலந்த கண்மழையும் அக்கினியுமுண்டாகித் தரையிலே வீசப்பட்டன: அதினால் தரையின் மூன்றில் ஒருபங்கு தகிக்கப்பட்டது, மரங்களின் மூன்றில் ஒருபங்கு வெந்து போயிற்று, பசும்புல்லெல்லாந்தகிக்கப்பட்டது.

இரண்டாந்துதன் எக்காளமூதினான், அப்பொழுது அக்கினியால் வேகிற ஒரு பெரிய மலை சமுத்திரத்திலே வீசப்பட்டது: அதினால் சமுத்திரத்தின் மூன்றில் ஒருபங்கு இரத்தமாயிற்று.—சமுத்திரத்திலிருந்த சேவனுள்ள சிருஷ்டிகளின் மூன்றில் ஒருபங்கு மாண்டு போயிற்று; கப்பல்களில் மூன்றில் ஒருபங்கு சேதமாயிற்று.

மூன்றாந்துதன் எக்காளமூதினான், அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவரத்தியைப்போலெரிந்து, வானத்திலிருந்து விழுந்தது, அது ஆறுகளில் மூன்றில் ஒருபங்கின்மேலும், கீரற்றின் கண்கள்மேலும் விழுந்தது.—அந்த நட்சத்திரத்தின் பெயர் எட்டி: அதினால் கீர்களில் மூன்றில் ஒருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; கீர்கள் கசப்பாயிருந்ததனினிமித்தம் அகேக மனுஷர் மரித்தார்கள்.

யெ நாலாந்தான் எக்காளமுதினான், அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒருபங்கும், சந்திரனில் மூன்றில் ஒருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒருபங்குஞ்சேதமாக்கப்பட்டன; அதினால் அவைகளின் மூன்றில் ஒருபங்கு இருண்டது, பகலிலும் மூன்றில் ஒருபங்கு பிரகாசமில்லாமலிருந்தது, இரவிலும் அப்படியேயாயிற்று.

யெ பின்பு ஒருதான் வானத்தின்மத்தியிலே பறந்துவரக்கண்டேன், அவன் மிருந்த சத்தமிட்டு, ஐயோ, ஐயோ, ஐயோ, இனி எக்காளமுதவேண்டியமற்றமூன்றுதாதருடைய எக்காளசத்தங்களினால், பூமியில் வாசமாயிருக்கிறவர்களுக்கு ஆபத்துவருமென்று சொல்லக்கேட்டேன்.

௧. அதிகாரம்.

௧. ஐந்தாம் எக்காளந்தொனித்தல். நட்சத்திரம் விழுதல்: பாதாளத் திறக்கப்படல்: ரூராவெட்டுக்கிளிகள் புறப்படல்: யெ. ஆறாம் எக்காளந்தொனித்தல்: நாலு தூதர் விடுதலைபெறல்.

ஐந்தாம் தூதன் எக்காளமுதினான், அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் ஒரு நட்சத்திரம் விழக்கண்டேன்: அதற்குப் பாதாளத்தின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.—அது பாதாளமான குழியைத்திறக்க, பெருஞ்சூனையின் புகையைப்போல அந்தக் குழியினின்றும் புகை எழும்பிற்று; அந்தக்குழியின் புகையிறற் சூரியனும், ஆகாயமும் அந்தகாரப்பட்டன.—அந்தப்புகையினின்றும் வெட்டுக்கிளிகள் புறப்பட்டு, பூமியின்மேல் வந்தன: அவைகளுக்குப் பூமியின் தேர்களுக்குண்டாயிருக்கிற வலிமைக்கொப்பான வலிமைகொடுக்கப்பட்டது.—அவைகள் பூமியின் புல்லையும், எந்தப் பசும்பூண்டையும், எந்த மரத்தையும்ல்ல, தேவனுடைய முத்திரையை நெற்றிகளில் தரியாத மனுஷரை மாத்திரமே வருத்தப்படுத்துகிறதற்கு அவைகளுக்குக் கட்டளைகொடுக்கப்பட்டது.—அவர்களைக் கொல்லுகிறதற்கல்ல, ஐந்து மாதமளவும் அவர்களை வருத்தப்படுத்துகிறதற்கு அதிகாரம் அவைகளுக்குக்கொடுக்கப்பட்டது: அவைகள் செய்யும் வேதனை, தேளானது மனுஷரைக் கொட்டும்பொழுதுண்டாகும் வேதனையைப்போலிருக்கும்.—அந்நாட்களில் மனுஷர் மரணத்தைத்தேடியும், அதைக்காணாமலிருப்பார்கள்; மரிப்பதற்கு வாஞ்சையாயிருப்பார்கள், மரணம் அவர்களைவிட்டோடும்.—அந்தவெட்டுக்கிளிகளின் உருவம், யுத்தத்துக்குச் சன்னத்தமாக்கப்பட்ட குதிரைகளுக்கொப்பாயிருந்தது; அவைகளின் தலைகள் பொன்முடி சூடிஹ்போலிருந்தன, அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்களைப்போலிருந்தன.—அவைகளின் ம

யிர் ஸ்திரிகளின் மயிர்போலிருந்தது, அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள் போன்றிருந்தன.—அவைகள், இருப்புக்கவசங்கள் போன்ற கவசங்களை மாப்பிற் பூண்டிருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்துக்குச் செல்லுகிற அநேகக்குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலைப்போன்றிருந்தது.—அவைகளின் தேன்களின் வால்களுக்குப்பான வால்களையும், அந்த வால்களின் கொடுக்குகையுமுடையவைகளாயிருந்தன: அவைகள் ஐந்துமாதமளவும், மனுஷரை வருத்தப்படுத்துகிறதற்கு அதிகாரங்களையுடையவைகளாயிருந்தன.—பாதாளத்தின் தூதன் அவைகளுக்கு இராசா; அவனுக்கு எபிரேயபாஷையில் அப்தோனென்றும், கிரேக்கு பாஷையில் அப்பொல்லியோனென்றும் பெயர்.—முதலாம் ஆபத்து நீங்கிற்று; பார், இன்னும் இயெரண்டெ ஆபத்துகள் வருகின்றன.

ஆறாம் தூதன் எக்காளமுதினான், அப்பொழுது யெ தேவனுக்கு முன்பாக இருந்த பொன்வேதிகையின் நாலு கொம்புகளிலும் நின்று ஒரு சத்தத்தோன்றி, எக்காளம் பிடித்திருந்த ஆறாம் தூதனிடத்தில்,—நீ பிறுத்தென்னும் பெரிய ஆற்றிற் யெ கட்டப்பட்டிருக்கிற நாலு தூதரையும் அவிழ்த்துவதிடென்று சொல்லக்கேட்டேன்.—மனுஷ யெ ரிற் மூன்றில் ஒருபங்கைக்கொலைசெய்யும்பொருட்டு, ஒரு மணினேரத்துக்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்துக்கும், ஒரு வருஷத்துக்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த நாலு தூதர்களும் அவிழ்த்து விடப்பட்டார்கள்.—குதிரைச் சேனைகளான இயெ ராணுவங்களின் தொகை இருபதுகோடி: அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.—அந்தக் குதிரைகளையும், அவைகளின்மேலேறி யெ னவர்களை யுற் தரிசனையில் இவ்வீதமாகக் கண்டேன், அவர்கள் மாப்பின் கவசங்கள் அக்கினியும், பதுமராகமும், கந்தகமுமாயிருந்தன: குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகள் போலிருந்தன; அவைகளின் வாய்களினின்றும் அக்கினியும், புகையும், கந்தகமும் புறப்பட்டன.—அவைகளின் வாய்களினின்றும் புறப்பட்ட இயெ அக்கினி, புகை, கந்தகமென்னும் இம்மூன்றினாலும் மூன்றில் ஒருபங்கு மனுஷர்கொலைசெய்யப்பட்டார்கள்.—அந்தக்குதிரைகளின் வல்லமை யெ அவைகளின் வாயிலும் வால்களிலுமிருக்கின்றது: அவைகளின் வால்கள் பாம்புகள் போன்ற தலைகளுள்ளவைகளாயிருக்கின்றன, அவைகளால் அவைகள் சேதஞ்செய்கின்றன.—அந்த வாதைக உயெ ளாற் கொலையுண்ணாத மற்ற மனுஷர் தங்கள் கைகளின்கிரியைகளைவிட்டு மனந்திரும்பாமல்,

(யெ) ஏசா.யெ.௩. ஆமோ.௮.௧ (யெ) அதி.யெ.௧. அதி.௧.யெ.௨.—(௧) அதி.௧. லூக்.யெ.௮. லூக்.௮.௧௧. அதி.யெ. ௮.வச.௨.யெ. (௨) யோவே.௨.௨.யெ. (௧) யாத.யெ.ச. சியா.௭.யெ. வச.யெ. (௪) அதி.௧.௧. அதி.௮.௭. அதி.௭.௧. யாத. யெ.௨.௨.௧. ஏசேச.௧.௧. (௬) அதி.யெ.௭. (௧) யோபு.௧.௧. ஏசா.௨.யெ. ௭. (௭) யோவே.௨.௧. நா.௧.௧. யெ. தானி.௭. (௮) யோவே.௧.௧. (௧) யோவே.௨.௬.௭. (யெ) வச.௬. (யெ) ஏபே.௨.௧. வச.௧. (யெ) அதி. ௮.யெ. (யெ) அதி.யெ.யெ. (யெ) சங்.௧.௮.யெ. தானி.௭.யெ. ஏசேச.௧.௮. அதி.௭.௧. (யெ) க.நாளா.யெ.௮. ஏசா.௬.௨.௮.௧. (யெ) ஏசா.௧.யெ. (௨) உபா.௧.௨.௮. லேவி.யெ.௭. உபா.௧.௨.யெ. சங்.௧.௧௭. க.கொரி.யெ. ௨.யெ. சங்.யெ.௧. தானி.௬.௨.௧.

பேய்களையும், பொன், வெள்ளி, பித்தளை, கல், மரமென்பவைகளால் செய்யப்பட்டவைகளும், காணவும், கேட்கவும், நடக்கவுமாட்டாதவைக ளுமாயிருக்கிற விக்கிரகங்களையும் பூசித்துவர் உக தார்கள்.—அல்லாமலும் அவர்கள் தங்கள் கொலை பாதகங்களையும், தங்கள் குணியங்களையும், தங் கள் வேசைமார்க்கங்களையும், தங்கள் களவுகளையு ம் விட்டு மனநீகிரும்பவில்லை.

ய. அதிகாரம்.

கையிற் புத்தகம்பிடித்த பராக்கிரமதூதனைத் தரி சித்தல்: தேவன் பேரில் ஆணையிடல்: யோவா னுக்குப் புத்தகத்தைப் புசிக்கக்கொடுத்தல்.

பின்பு பலமுள்ள வேறொருதூதனை வானத்தி னின்றி இறங்கக் கண்டேன், அவன் மேகத்தி னூறும் குழப்பட்டு, தன்சிரசில் மூகனவிலலைச் சூ டினவனாயிருந்தான்; அவன் மூகம் சூரியனைப் போலவும், அவன்பாதங்கள் அக்கினி ஸ்தம்பங்க ளைப்போலவுமிருந்தன.—விரிந்த ஒரு சிறுபுத்தகத் தை அவன் தன்கையிற் பிடித்துக்கொண்டு, தன் வலதுகாலைக் கடலின்மேலும், இடதுகாலைத்த ரையின்மேலும் வைத்து, —சிகங்கத்தின் கருச்சிப் பைப்போல முழங்கினான்: அவன் சத்தமிட்ட பொழுது ஏழு இடிகள் முழங்கின.—அவ்வே ழு இடிகளும் முழங்கின்பொழுது நான் அதின் விபரத்தை எழுத நினைத்தேன்: அந்நேரம் வானத் திலிருந்து ஒருசத்தம் என்னுடனே, ஏழு இடிமு ழுக்கங்களின் சத்தத்தினாலுண்டான விபரத்தை எழுதாமல் மறைத்துவையென்று சொல்லக்கே ட்டேன்.—கடலின்மேலும், தரையின்மேலும் நான்காண நின்ற தூதன், தன்கையை வானத்துக் குநேராக எடுத்து, இனிக்காலதாமதம் இராது:— அவர் தம்முடைய பணிவிடைக்காரராகிய தீர்க் கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்த பிர காரமாக, ஏழாந்தூதுடைய எக்காளந்தொனிக் கும் நாட்களில் தேவ இரகசியம் நிறைவேறு மென்று, —வானத்தையும், அதிலுள்ளவைகளையு ம், பூமியையும், அதிலுள்ளவைகளையு ம், சமுத் திரத்தையும், அதிலுள்ளவைகளையுஞ் சிருஷ்டித் தவரும் நித்திய சீவியுமாயிருக்கிறவரைக்கொண் டு ஆணையிட்டான்.—நான்கேட்கும்படி, வானத் தினின்றி என்செலிக்கேறின அந்தச்சத்தம், தி ரும்பவும் என்னுடனே பேசி, கடலின்மேலும், தரையின்மேலும் நிற்கிற தூதுடைய கையிலி ருக்கிற விரிந்த சிறுபுத்தகத்தை நீ போய்வாங் கிக்கொள்ளென்றுசொல்ல, —நான் தூதனிடத் திற்குப்போய், அவனுடனே, இந்தச்சிறிய புத்த கத்தை எனக்குத்தரவேண்டுமென்றேன். அப் பொழுது அவன் என்னைநோக்கி, நீ இதை எடுத்

து உட்கொள்; இது உன்வயிற்றைக்கசப்பாங் கும், ஆனாலும் உன்வாய்க்குத் தேன்போல மது ரமாயிருக்குமென்றான்.—அப்பொழுது நான் அந் தச் சிறுபுத்தகத்தைத் தூதுடைய கையினி ன்று வாங்கி உட்கொண்டேன்; அது என்வாய்க் குத் தேன்போல் மதுரமாயிருந்தது: நான் அதை உட்கொண்டவுடனே என் வயிறு கசப்பாயிற் று.—அவன் என்னுடனே, நீ திரும்பவும் பல டெ இராச்சியத்தாரையும், தேசத்தாரையும், பாஷை க்காராரையும், இராசாக்களையும் குறித்துத்தீர்க்க தரிசனஞ் சொல்லவேண்டுமென்றான்.

யக. அதிகாரம்.

க. தேவாலயத்தை அளத்தல்: இரண்டொட்டிகள் தோன்றல்: அவர்கள் கொல்லப்பட்டல்: மூன்ற ரை நாளுக்குப்பின்பு உயிர்த்தெழுந்து பரமண்ட லத்துக்கேறல்: யூ. ஏழாம் எக்காளந் தொ னித்தல்: டிக. பரமண்டலத்திலுள்ள ஆலயந் திறக்கப்பட்டல்.

பின்பு அளவுகோலுக்கொப்பான சகரைக் கம்பு ஒன்று என்னிடத்திற் கொடுக்கப்பட்டது: அப் பொழுது அந்தத் தூதன் நின்று என்னுடனே, நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், அதில் ஆராதனைசெய்பவர்களையும், வேதிகையை யும் அளவிட்டுக்கொள்.—ஆலயத்துக்குப்புறம்பே யிருக்கிற பிராகாரம் அந்நியதேசத்தாருக்குக்கொ டுக்கப்பட்டபடியால், அதை அளவாமல்விடு; அவர்கள் பரிசுத்த நகரத்தை நாற்பத்திரண்டுமாதம ளவும்மிதிப்பார்கள்.—என்னுடைய இரண்டொட் டிகளும் இரட்டுச்சேலை தரித்தவர்களாய், ஆயிரத் திருநூற்றுபதுநாளளவுந் தீர்க்கதரிசனஞ்சொல் ல அவர்களுக்கு அதிகாரத்தைக்கொடுப்பேன்.—பூ மியின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற இரண்டுச் சுவருட்பக்களும், இரண்டுவினக்குகளுமாயிருப் பவர்கள் அவர்களே.—ஒருவன் அவர்களைச்சேதப் படுத்தத்துணிந்தால் அவர்களுடைய வாயினி ன்று அக்கினிபுறப்பட்டு, அவர்களுடைய சத்து ருக்களைப்பிட்டுக்கும்; அவர்களைச் சேதப்படுத்த துணிகிறவனெவனோ, அவன் இவ்வண்ண மே நாசமாக்கப்படுவான்.—அவர்கள் தீர்க்கதரி சனஞ்சொல்லவருகிற நாட்களிலே மழைபெய் யாதபடி வானத்தை அடைக்கிறதற்கு அதிகாரமு ள்ளவர்களாயிருக்கிறார்கள்: அவர்கள் நீர்களை இ ரத்தமாக்குகிறதற்கும், எக்காலத்திலேயுந் தங்கள் இஷ்டப்படி பூமியைச் சகலவாடைகளினாலும் வதைக்கிறதற்கும் அதிகாரமுள்ளவர்களாயிருக் கிறார்கள்.—அவர்கள் தங்கள் சாட்சியை நிறை வேற்றும்பொழுது, பாதாளத்திலிருந்து ஏறுகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்க

(உக) அதி.உஉ.யூ.—(ய) அதி. க.) எசேக்.க.உஅ. மத்.யெ.உ. அதி.க.யூ.யக. (உ) மத்.உஅ.யஅ. (க) அதி.அ. யூ. (ச) தானி.அ.உக. (ஊ) யாத்.க.அ. தானி.யெ.எ. அதி.யக.யெ. (சு) அதி.யக.யூ. (எ) நீகி.க.க. (அ) வச.ச. (க) எரே.யூ.யக. எசேக்.உ.அ. எசேக்.க.க.உ.க. (ய) எசேக்.க.க. எசேக்.உ.ய.—(யக) அதி. க.) எசேக்.ச.யக. சக.உ.க. எண்.உக.யஅ. (உ) எசேக்.ச.ய.யெ.உ.ய. சங்.எக.க. லூக்.உக.உச. தானி.அ.ய. அதி.யக.க. (க) அதி.உ.ய. ச. அதி.யக.ய. அதி.யெ.க. (ச) சங்.ஓ.உ.அ. எரே.யக.யக. சக.ச.க.யக.யச. (ஓ) உ.இரா.க.ய.யெ. எரே.க.ய. எசேக்.ச.க.க. ஒசி.க.ஓ. எண்.யக.உஅ. (சு) க.இரா.யெ.க. யாத்.ஓ.யக.யெ. யாத்.எ.யக. (எ) லூக்.யக.க.உ.அ.சி. க.க.யக. அதி.க.உ. தானி.எ.உஉ. சக.யச.உ.

னைமேற்கொண்டு, அவர்களைக்கொலைசெய்யும்.-
 ௮ சோதோமென்றும், எகிப்தென்றும் ஞானர்த்த
 மாயச் சொல்லப்படுவதும், தன்னிடத்தில் அவர்
 களுடைய கர்த்தர் சிலுவையில் அறையுண்ட
 ௧ துமாகிய மகாநகரத்தினிவீதியில் அவர்களுடைய
 உடல்கள் கிடக்கும்.-இராச்சியத்தாரும், கோத்
 திரத்தாரும், பாஷைக்காரரும், தேசத்தாருமாகி
 ய சனங்கள் அவர்களுடைய உடல்களை மூன்
 ௨ றரைநான்வரைக்கும் பார்த்துக்கொண்டிருப்பார்
 கள், அன்றியும் அவைகளைப் பிரேதவறைகளி
 ௩ ல்வைக்கிறதற்கு இடங்கொடுக்கவும் மாட்டார்
 கள்.-அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின்
 ௪ குடிகளை வேதனைப்படுத்தினபடியினால் அவர்
 கள் மரித்ததெனியித்தம், பூமியின்குடிகள்சந்
 ௫ தோஷப்பட்டு, கனிகூர்ந்து, ஒருவருக்கொருவர்
 வெருமுகிகளை அனுப்புவார்கள்.-மூன்றரைநா
 ௬ றுக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து சேவ
 ஆயி அவர்களிடத்திற்குப்பிரவேசிக்க, அவர்கள் எ
 ௭ முந்து, தங்கள் கால்களை ஊன்றிநின்றார்கள்; அப்
 ௮ பொழுது அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்
 ௯ தபயமுண்டாயிற்று.-பின்பு இங்கே ஏறிவாருங்
 களென்று வானத்திலிருந்து தங்களடைந் சொன்
 ௧0 ன மகா சத்தத்தில் அவர்கள் கேட்டு, ஒருமேகத்
 தினிமேலேறி வானத்திற்குச்சென்றார்கள்; அவர்
 ௧1 களுடையசத்துருக்கள் அவர்களைநோக்கிப்பார்த்
 ௧2 தார்கள்.-அந்நேரம் பூமிமிகவும் அதிர்ந்தது, அந்த
 நகரத்திற்கு பத்தில் ஒருபங்கு இடிந்தவிழுந்தது:
 ௧3 மனுஷர் ஏழாயிரம்பேர் பூமி அதிர்ந்தால் அழிந்
 தார்கள்: மீந்தவர்கள் பயமுடைந்து, பரமண்ட
 ௧4 லத்தின் தேவனுக்குத்துதிசெலுத்தினார்கள்.-
 ௧5 இரண்டாம் ஆபத்துப்போயிற்று; பார், மூன்றாம்
 ஆபத்துச் சீக்கிரம்வரும்.
 ௧6 பின்பு ஏழாந்துதன் எக்கானமுதினான்; அப்
 ௧7 பொழுது உலகத்தின் இராச்சியங்கள் மும்முடைய
 கர்த்தரையும், அவருடைய கிறிஸ்துவை வ
 ௧8 யுஞ்சேர்ந்தன; அவர் சதாகாலங்களிலும் இராச்
 சியபரிபாலனம் பண்ணுவாரென்று மிகுந்தசத்
 ௧9 தங்கள் பரமண்டலத்தில் உண்டாயின.-அப்
 ௨0 பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் ஆச
 னங்கள்மேல் வீற்றிருந்த அந்த இருபத்துநாலுமு
 ௨1 தியோர்களும் சாஷ்டாங்கமாய் விழுந்து, -இ
 ருக்கிறவரும், இருந்தவரும், வருபவருமாகிய சரு
 ௨2 வல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே,
 நீர் உமது மகாபராக்கிரமத்தைக்காட்டி, இராச
 ௨3 ரிகம்பண்ணுகிறீர்.-தேசத்தார் குரோதங்கொண்
 டார்கள், உம்முடைய குரோதத்தோன்றிற்று, ம
 ௨4 ரித்தோர் நியாயத்தீர்ப்புப்பெறுவதற்கும், தீர்க்க
 தரிசிகளாகிய உம்முடைய பணிவிடைக்கார

ருக்கும், பரிசுத்தவாண்களுக்கும், உமது நாமத்தி
 ௨5 ன்மேற்பயப்பதியாயிருந்த சிறியோர்பெரியோர்
 யாவருக்கும் பிரகிபவனளிக்கிறதற்கும், பூமியை
 ௨6 க்கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் காலம்வந்
 தது; ஆதலால் உம்மை ஸ்தோத்திரஞ்செய்கிறோ
 ௨7 மென்று சொல்லித் தேவனை நமஸ்கரித்தார்கள்.
 பின்பு பரமண்டலத்திலே தேவனுடைய மிக
 ௨8 ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்
 தில் அவருடைய உடன்படிக்கைப்பெட்டி கா
 ௨9 ணப்பட்டது: அப்பொழுது மின்னல்களும், சத்
 தங்களும், இடிமுழக்கங்களும், பூமி அதிர்ந்தலும்,
 ௩0 பெரும் கண்மழையும் உண்டாயின.

மெ. அகிகாரம்.

௩1 ௧. ஒரு ஆச்சரியமானஸ்திரியைத்தரிசித்தல்: அவள்
 பிரசவித்துச்சருப்பத்துக்கு விலகிப்புத்திரனோ
 ௩2 டே வனத்துக்குத்தப்பி ஓடல்: எ. மிகாவே
 லஞ்சருப்பமும்பண்ணியுத்தத்தில் சருப்பந்
 ௩3 தோல்வியடைதல்: மக. சருப்பம் அந்தஸ்திரி
 யைத்துயரப்படுத்தல்.

அப்பால் வானத்திலே மகா ஆச்சரியமான தரிசு
 ௩4 னமுண்டாயிற்று; சூரியனை அணிந்த ஒருஸ்திரி,
 ௩5 தன் பாதங்களின்கீழே சந்திரனையும், சிரசிலே
 பன்னிரண்டு நட்சத்திரங்கள் பொருந்திய முடி
 ௩6 யையுமுடையவளாய், -சருப்பவதியாகி, பிரச
 ௩7 வவேதனையினால் வருந்தி அலறிக்கொண்டிருந்
 ௩8 தாள்.-பின்னும் வேறொரு அடையாளம் வானத்
 ௩9 திலேகாணப்பட்டது; பாருங்கள், ஏழுதலைகளை
 ௪0 யும், பத்துக்கொம்புகளையும், தலைகளினமேல் ஏ
 முமுடிகளையுமுடைய சிவப்பான மகாபெரிய ச
 ௪1 ருப்பமுமிருந்தது.-அதின்வால் வானத்தின் கட்
 ௪2 சத்திரங்களில் மூன்றில் ஒருபங்கை இழுத்து,
 ௪3 அவைகளைப் பூமியின்மேல் தள்ளிற்று: பிரச
 ௪4 விக்கும்ஸ்திரி பிரசவித்தவுடனே அந்த மகா ச
 ௪5 ருப்பம், அவள் பின்னையைப் பட்சிக்கிறதற்கு அ
 ௪6 வளுக்குமுன்பாகநின்றது.-இருப்புக்கோலால்
 ௪7 எல்லா இராச்சியத்தாரையும் அரசாளுகிறதற்கு
 ௪8 ஒருபுத்திரனை அவன் பெற்றான்: அவன் பின்னை
 ௪9 தேவனிடத்திலும், அவருடைய சிங்காச
 ௫0 னத்தினிடத்திலும் ஏற்றப்பட்டது.-ஸ்திரியா
 ௫1 னவன் வனத்திற்கு ஓடிப்போனான், அங்கே ஆ
 யிரத்திருநூற்றறுபதுநாளளவும் அவனைப் போ
 ௫2 லிப்பதற்காக, தேவனுடைய ஆயத்தமாக்கப்பட்
 ௫3 ட இடம் அவளுக்குண்டாயிருந்தது.

பரமண்டலத்திலே யுத்தமுண்டாயிற்று: மிகா
 ௫4 வேலும் அவனைச்சேர்ந்தததரும்வலியசருப்பப்
 ௫5 தோடேயுத்தம்பண்ணினார்கள்; வலியசருப்பமு
 ௫6 ம்அதைச்சேர்ந்தததரும் யுத்தம்பண்ணியுஞ் செ
 யம்பெறவில்லை.-பின்பு பரமண்டலத்தில் அவர்

(௮) அதி.மெ.௮. எபி.யுக.மெ. (௧) அதி.மெ.௮. சங்.எக.௨.௬. (௨) அதி.மெ.௨.௨. எஸ்த.௧.யுக.௨.௨. அதி.மெ.யி.
 (௩) வச.௧. எசேக்.௧௭.௮.௧.௨.௨. (௪) ஏசா.யெ.௩. ஏசா.௧.௨.௮. அப்.௧.௧. உ.இரா.௨.௧.௮.௭. (௫) அதி.
 ௬.௨. அதி.மெ.யுக. அதி.௧.௬. யோச.௭.௨.௨. அதி.யெ.௭. (௬) அதி.௮.யுக. (௭) அதி.யெ.௬. ஏசா.௨.௭.யுக. அதி.
 ௮.௨.௭. அதி.மெ.யி. தானி.௨.௬. (௯) அதி.௬.௬. (௧௦) அதி.௬.௬. (௧௧) அதி.௬.௬. (௧௨) வச.௨.௬. தானி.௭.௬.
 ௧௩. அதி.யுக.௮. அதி.யுக.யி. (௧௪) அதி.யெ.௮. அதி.௮.௮. அதி.யுக.௧.- (௧௫) அதி.௨. ஏசா.௧.௬.௭. கலா.௬.
 ௧௬. (௧௬) அதி.யெ.௬.௧.௨. அதி.யுக.௬. (௧௭) அதி.௬.யி.யுக. அதி.யெ.௮. தானி.௮.௨. வச.௨. யாத்.௧.யுக. (௧௮) சங்.
 ௨.௬. அதி.௨.௨. (௧௯) வச.௬. அதி.யெ.௬. (௨௦) தானி.யி.யுக.௨.௬. வச.௬. அதி.௨.௨.

க களுக்கு ஒரு இடம் அகப்படவில்லை.—உலகம் யாவையும் வஞ்சித்துவருகிறபிசாசென்றும்,சாத் தானென்றுஞ்சொல்லப்பட்டபழையசருப்பமாகிய மகாவலியசருப்பந் தன்னப்பட்டது: அது பூ மியிலேதன்னப்பட்டது, அதைச்சேர்ந்ததற்குக் கூடத்தன்னப்பட்டார்கள்.—நம்முடைய சகோத ரர்மேற்குற்றஞ்சார்ந்துகிறவன்தன்னப்பட்டிருப் பதினால்,இப்பொழுது இரட்சிப்பும், வல்லமையும்,நம்முடையதேவனுக்கு ஆளுகையும்,அவ ருடைய கிறிஸ்துவுக்கு அதிகாரமும் உண்டாயிருக்கின்றன: இரவுப்பகலும் அவன் நம்முடைய தேவனுக்கு முன்பாக அவர்கள்மேற்குறியெதற்குச் சார்ந்தினான்.—அவர்களோ, மரணத்திற்குத் தப்பும்படிதங்கள் பிராணனைப்பாராமல்,ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்தங்கள் சாட்சியின் வாக்கியத்தினாலும் அவனை மேற்கொண்டார்கள் உடன்.—ஆதலால் பரமண்டலங்களே, அவைகளில் வாசமாயிருப்பவர்களே,களிகூருங்கொன்றும், பூமியிலுஞ் சமுத்திரத்திலும் வாசம்பண்ணுகிறவர்களே, ஐயோ, உங்களிடத்திற் பிசாசு இறங்கி,தனக்குச்சொற்பகாலம் மாத்திரம் உண்டென்றறிந்து மிகவுங் குரோதங்கொண்டிருக்கிறபடியால், உங்களுக்கு ஆபத்தாவாமென்றும் பரமண்டலத்திலே சொல்லிய மகாசத்தத்தைக்கேட்டேன்.—அந்த வலியசருப்பமானவன் தான் பூமியிலேதன்னப்பட்டதை அறிந்து, அந்தப்புத்திரனைப் பிசாசு பெற்றஸ்திரியை உபத்திரவப்படுத்தினான்.—அந்தஸ்திரி சருப்பத்தின் முகத்துக்குவிலகி, ஒருகாலம், இரண்டுகாலம், அரைக்காலம்வரைக்கும் ஆதரிக்கப்படுவதற்கு வணத்திலுள்ள தன்னுடைய ஸ்தானத்துக்குப்பெற்றது போகும்படி, பெருங்கழுக்கின் இரண்டுகிரகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டன.—அப்பொழுது சருப்பம் அந்தஸ்திரியை வெள்ளங்கொண்டு போகும்பொருட்டு, தன் வாயினின்று ஒருநகிபோலும் நீரை அவளுக்குப்பின்னாக உமிழ்ந்தது.—வலியசருப்பந் தன் வாயினின்றும் உமிழ்ந்தநகியைப்பூமியஸ்திரிக்கு உதவியாகத் தன்வாயைத்திறந்து விழுங்கிற்று.—

உஎ அப்பொழுது வலியசருப்பம், ஸ்திரியின்மேல் குரோதங்கொண்டு, தேவனுடைய கட்டளைகளைக்காத்துநடக்கிறவர்களும், யேசுக் கிறிஸ்துவின் சாட்சியைப் பெற்றவர்களுமாகிய அவனுடைய சந்ததியாரான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்பெற்றப்பட்டது.

வக. அதிகாரம்.

க. ஏழு தலையையும், பத்துக்கொம்பையும், பத்து முடியையுமுடைய ஒரு மிருகம் சமுத்திரத்தினின்றொழும்பல்: அதற்குச் சருப்பம் பாக்கி

ரமத்தைக்கொடுத்தல்: வக. பூமியினின்றும் இரண்டாம் மிருகம் எழும்பல்: முக்கின முகத்துக்குப் பிரதிபுஞ்செய்தல்: சகலசனங்களும் அதற்குப் பூசைசெய்தல்.

பின்பு நான் கடற்கரை மணலின்மேல் கிறிஸ்துயில் சமுத்திரத்தினின்றும் ஒருமிருகம் எழும்பக்கண்டேன், அதற்குப் பத்துக்கொம்புகளும், ஏழு தலைகளுமிருந்தன, அதின் கொம்புகளின்மேலே பத்துமுடிகளும், அதின் தலைகளின்மேலே தூஷணமான நாமங்களுமிருந்தன.—நான்கண்ட மிருகஞ் சிவங்கியைப்போலிருந்தது, அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின்வாய் சிக்கத்தின் வாயைப்போலவுமிருந்தன: வலியசருப்பம் தன் வல்லமையையும், தனது ஆசனத்தையும், மிருகத்தின் அதிகாரத்தையும் அதற்குக்கொடுத்தது.—பின்பு அதின் தலைகளில் ஒன்று சாவடையும்படி காயப்படுத்தப்பட்டதாகக்கண்டேன்; ஆளுமும் சாவுக்கேதுவான அந்தக்காயஞ் சொஸ்தமாக்கப்பட்டது: பின்பு பூமியிலுள்ள சமஸ்தசனங்களும் அந்த மிருகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு,—அந்த மிருகத்துக்கு அதிகாரத்தைக்கொடுத்தபடியினாலே வலியசருப்பத்தை நமஸ்கரித்தார்கள்: மிருகத்துக்கொப்பானவன் யாவான், அதனோடே யுத்தம்பண்ணவல்லவன் யாவனென்றுசொல்லி அதை வணங்கினார்கள்.—பெருமையானவைகளையும், தூஷணங்களையும் பேசுகிறதற்கான வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; நாற்பத்திரண்டுமாதம் இதைச் செய்கிறதற்கு அதிகாரம் அதற்கு அளிக்கப்பட்டது.—அதினால் அது தேவனுடைய நாமத்தையும், அவருடைய கூடாரத்தையும், பரமண்டலத்தில் வாசமாயிருப்பவர்களுக்கும் தூஷணிக்கிறதற்குத்தேவனுக்கு விரோதமாகத்தன்வாயைத்திறந்தது.—அல்லாமலும் பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி, அவர்களைச்செய்கிறதற்கும், எல்லாக்கோத்திரத்தாரையும், பாஷைக்காரரையும், தேசத்தாரையும் மேற்கொள்ளுகிறதற்கும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.—உலகம் உண்டானதுமுதல் பவியாக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் சிவபுத்தகத்திலேபெயர் எழுதப்பட்டாத பூலோகத்தார்யாவரும் அதை நமஸ்கரிப்பார்கள்.—கேட்கக் காதுள்ளவனென்களோ, அவன் கேட்கக்கூடவன்—சிறைபிடித்துக் கொண்டுபோகிறவன் சிறையாகக்கொண்டுபோகப்படுவான்: கட்கத்தினாலே கொலைசெய்கிறவன் கட்கத்தினால் கொலைசெய்யப்படவேண்டும். இதிலால் பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் விளங்கும்.

(க) லூக்.யெ.யி. யோவா.யெ.கக. ஆதி.க.க.ச. அதி.உ.யெ.உ.க. அதி.க.க. (ய) அதி.யெ.யெ. யோபு.க.க. சக.க. (யக) ரோ.அ.க.க.க.ச.க. லூக்.யெ.உ.க. (யஉ) சங்.க.க.யெ. ஏசா.ச.க.யெ. அதி.அ.யெ. அதி.யெ.யெ. (யக) வச. (யச) யாத்.யெ.ச. வச.க. அதி.யெ.க. தானி.எ.உ. (யக) ஏசா.க.க.யெ. (யஎ) ஆதி.க.யெ. அதி.யெ.எ.அதி.யெ.யெ. க.கொரி.உ.உ. க.யோவா.யெ.—(யக) அதி. க.) தானி.எ.உ.எ. அதி.யெ.க. அதி.யெ.க. (உ) தானி.எ.ச.யெ.க. அதி.யெ.ச.க. அதி.யெ.க. (க) வச.யெ.யெ. அதி.யெ.அ. (ச) அதி.யெ.யெ. (க) தானி.எ.அ.யெ.உ.க. அதி.யெ.உ.க. (ச) யோவா.க.யெ. கொலோ.உ.க. (எ) தானி.எ.உ. அதி.யெ.யெ. (அ) யாத்.க.க.உ. தானி.யெ.ச.யெ. அதி.க.க. அதி.யெ.அ. (க) அதி.உ.எ. (ய) ஏசா.க.க.க. ஆதி.க.க. மத்.உ.க.க. அதி.யெ.யெ.

௨௧ அன்றியும் ஒரு ஆட்டுக்குட்டியைப்போல், இரண்டு கொம்புகளையுடையதாகிய வேறொரு மிருகம் பூமியினின்று எழும்பக்கண்டேன்; அதுவலி ௨௨ யசருப்பத்தைப்போல் வசனித்து, - தனக்கு முன்பு வந்த முந்தின மிருகத்தின் அதிகாரம் யாவையும் நடப்பித்து, மரணத்துக்கேதுவான காயம்மாறிச் சொஸ்தமடைந்த அந்த முந்தின மிருகத்தைப் பூமியும், அதில் வசிப்பவர்களும் நமஸ்கரிக்கும்படி ௨௩ செய்தது. - அதுவுமன்றி, மனுஷருக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை வ ௨௪ ருவித்து, மகா அற்புதங்களைச்செய்து, - இவ்விதமாய் முந்தின மிருகத்தின் முன்பாகச்செய்யும்படி தனக்கு அளிக்கப்பட்ட அற்புதங்களினால் உலகத்தாரை வஞ்சித்து, கட்கத்திலே காயப்பட்டும் சேவித்திருக்கிற மிருகத்துக்கு ஒரு சுரூபமுண்டாக்கவேண்டுமென்று உலகத்தாரைக்குச் ௨௫ சொல்லுகின்றது. - மேலும் அந்த மிருகத்தின் சுரூபம் பேசவும், அந்த மிருகத்தின் சுரூபத்தை நமஸ்கரிக்காத யாவரையும் வதைக்கவுந் தக்கதாக, அந்த மிருகத்தின் சுரூபத்துக்கு ஆவியைக்கொ ௨௬ டிக்க அது அதிகாரமுடையதாயிருந்தது. - அதுசிறியோர், பெரியோர், செல்வர், தரித்திரர், சுயாதீனர், அடிமைகளாகிய எல்லாருந் தங்கள் தங்கள் வலதகையிலாவது, நெற்றியிலாவது ஒரு ௨௭ முத்திரை பெறவேண்டுமென்றும், - அந்த மிருகத்தின் முத்திரையாகிய அதின்நாமத்தையாவது, அதினுடைய நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவனைத் தவிர, வேறொருவனுக்கொள்ளவும் விற்கவும் கூடா தென்றுஞ் சொல்லுகின்றது. - இதிலே ஞானம் விளங்கும். மிருகத்தின் இலக்கம், ஒரு மனுஷனுடைய இலக்கம்; புத்திமான் அந்த இலக்கத்தைக் கணிக்கக்கூடவன்: அதின் இலக்கம் அறுதூற்றறுபத்தாயு.

ஐச. அதிகாரம்.

௧. சீயோன்மலையில் கிறிஸ்து, தமதுசனைக்களோடே தரிசனமாதல்: ௬. சுவீசேஷத்தைப் பிரதித்தப்படுத்துகிறதற்கும், பாபேலின் நாசத்தை வெளிப்படுத்துகிறதற்கும் ஒரு தூதன் தரிசனமாதல்: ௭. தேவனுடைய கோபமாகிய விளைவை அரிதல்: கோபமாகிய திராட்சக்குலையைப்பறித்தல்.

பின்பு நான் பார்க்கையில், சீயோன்மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரும், அவரோடே அவருடையபிதாவின்நாமம் தங்கள் தங்கள் நெற்றிகளில் எழுதப்பெற்ற இலட்சத்து நூற்பத்தினாலாயிரம்பேரும் நிற்கக்கண்டேன். - அன்றியும், சலாசியின் இரைச்சல்போலவும், மகா இடியின் முழக்கம்போலவும், பரமண்டலத்திலிருந்துண்டாகிய

ஒருசத்தத்தைக்கேட்டேன்: நான்கேட்டசத்தம்; தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற சுரமண்டலக்காரருடைய ஒசையைப்போலிருந்தது. - அவர்கள் அந்தச்சிங்காசனத்துக்கு முன்பாகவும், நாலுபிராணிகளுக்கும் முதியோருக்கும் முன்பாகவும் ஒரு புதுப்பாட்டைப்பாடினார்கள்: அந்தப்பாட்டு, உலகத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த இலட்சத்து நூற்பத்துநாலாயிரவரையன்றி வேறொருவருந்கற்றுக்கொள்ளக் கூடாததாயிருந்தது. - இவர்களே ஸ்திரிகளால் தங்களை அசு ௪ சிப்படுத்தாத நிறையுடையவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டி எங்கேபோனாலும் அதைப்பின்பற்றுகிறவர்கள். இவர்களே மனுஷரிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டு, தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முதற்பலனானவர்கள். - இவர்களுடையவாயிலேகபடங்காணப்படவில்லை: இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.

பின்பு ஆகாயத்தின் மத்தியிலே வேறொரு தன் பறக்கக்கண்டேன், அவன், பூமியில்வசிப்பவர்களாகிய சகல தேசத்தாரிடத்திலும், கோத்திரத்தாரிடத்திலும், பாவைக்காரரிடத்திலும், இராச்சியத்தாரிடத்திலும் பிரசங்கிக்கிறதற்கு நித்தியசுவீசேஷத்தையுடையவறும், - தேவனுடைய ௭ நியாயத்தீர்ப்பின் சமயம் வந்துவிட்டது; ஆனபடியால் அவருக்குப்பயந்து, அவருடைய மகிமையைப் பிரகாசிக்கப்பண்ணுங்கள்: வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீருற்றின்கண்டையுஞ் சிருஷ்டித்தவருக்கே ஆராதனை செய்யுங்கடென்று மிகவுஞ் சத்தமிட்டுச்சொன்னான். - வேறொரு தூதன் பின்சென்று, பாபேலென்னும் மகாநகரி விழுந்தது, விழுந்தது, அவன் தன் வேசைமார்க்கமாகிய உக்கிரபானத்தைச் சருவதேசத்தானுக் குடிக்கப்பண்ணினானே என்றான். - அவர்களுக்குப் பின்னே மூன்றாதுதன் வந்து மிகவுஞ்சத்தமிட்டு, அந்த மிருகத்தையும் அதின் சுரூபத்தையும் நமஸ்கரித்து, தன்னெற்றியிலாவது தன்கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, - அவன் தன் தேவன் தருந்தண்டனை யாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரரசத்தைக் குடித்து, பரிசுத்ததூதர்களுக்கு முன்பாகவும், ஆட்டுக்குட்டிக்கு முன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வேதனைப்படுவான். - மிருகத்தையும் அ ௮ தின்சுரூபத்தையும் நமஸ்கரிக்கிறவர்களும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவர்கள் எவர்களும் படும் வேதனையின்பு

(௨௧) அதி.௨௧.௭. (௨௨) வச.௩. (௨௩) உபா.௨௧.௧,௨௩. மத்.௨௪.௨௩. உ.தெச.௨.௧. ௧.இரா.௨௮.௩௮. ௨.இரா.௧. ௨,௨௨.(௨௪) அதி.௨௨.௧. ௨.தெச.௨.௧,௨. ௨.இரா.௨௨.௭. (௨௫) அதி.௨௧.௨. (௨௬) அதி.௨௪.௧. (௨௭) அதி.௨௪.௨. அதி.௨௫.௨. (௨௮) அதி.௨௭.௧. அதி.௨௮.௨. அதி.௨௯.௨. (௨௯) அதி.௨௯.௨. (௩௦) அதி.௨௯.௨. (௩௧) அதி.௨௯.௨. (௩௨) அதி.௨௯.௨. (௩௩) அதி.௨௯.௨. (௩௪) அதி.௨௯.௨. (௩௫) அதி.௨௯.௨. (௩௬) அதி.௨௯.௨. (௩௭) அதி.௨௯.௨. (௩௮) அதி.௨௯.௨. (௩௯) அதி.௨௯.௨. (௪௦) அதி.௨௯.௨. (௪௧) அதி.௨௯.௨. (௪௨) அதி.௨௯.௨. (௪௩) அதி.௨௯.௨. (௪௪) அதி.௨௯.௨. (௪௫) அதி.௨௯.௨. (௪௬) அதி.௨௯.௨. (௪௭) அதி.௨௯.௨. (௪௮) அதி.௨௯.௨. (௪௯) அதி.௨௯.௨. (௫௦) அதி.௨௯.௨.

கை சதா காலங்களிலும் எழும்பும், அவர்களுக்கு உட்கு இரவும் பகலும் இளைப்பாறுதலில்லை.—இதிலே தேவனுடைய கட்டளைகளையும், யேசுவைப் பற்றும் விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகியபரிசுத்தவான்களுடைய பொருமை விளங்குமென்றான்.—பின்பு வானத்திலிருந்து பிறந்த ஒருசத்தம், இதுமுதல் கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் வாழ்வடையவர்களென்பதை எழுதென்று என்னுடனே சொல்லக்கேட்டேன்: அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுதலை கிரார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களைப் பின்செல்லுகின்றனவென்று ஆவியானவருக்கு சொல்லுகிறார்.

வச பின்பு நான் பார்க்கையில், வெண்மையான மேகத்தையும், அந்தமேகத்தின் மேல் மனுபுத்திரனுக்கொப்பான ஒருவன் தன்னுடைய கிரசின்மேற் பொற்கிரீடத்தையும், தன் கையிலே கூரிய அரிவாணையுந் தரித்திருப்பதையும் கண்டேன்.—வடு அப்பொழுது வேறொருதாதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் வீற்றிருக்கிறவனை நோக்கி, மிகுந்த சத்தமிட்டு, பூமியின்விளைவு முதிர்ந்தது; அரியரிக்கிறதற்குக் காலம் வந்தது: ஆகையால் உன்னுடைய அரிவாணைப்பிடித்து, அரியென்றான்.—மேகத்தின்மேல் வீற்றிருந்தவன் தன் அரிவாணைப்பூமியின்மேல் லீட்டிட்டு, பூமியெயின்விளைவு அறுக்கப்பட்டது.—பின்பு வேறொருதாதன் தானுந் கூரிய அரிவாணைப்பிடித்து, பரமண்டலத்திலுள்ள தேவாலயத்தினின்றும் புறப்பட்டுவந்தான்.—மேலும் அக்கினியின்மேல் அதிகாரம்பெற்ற வேறொருதாதன் வேதிகையினின்றும் புறப்பட்டுவந்து, கூரிய அரிவாணைப்பிடித்திருக்கிறவனிடத்தில், பூமியின் திராட்சங்கள் பழுத்திருக்கிறபடியால், கூரிய உன் அரிவாணைப்பிடித்து, திராட்சக்குலைகளை அறுத்துவிடென்று விகுவரு சத்தமிட்டுச்சொன்னான்.—அந்தப்படி அந்தத்தாதன் தன் அரிவாணைப் பூமியிலே லீட்டிட்டு, பூமியின் திராட்சங்களை அறுத்து, தேவனுடைய குரோதமாகிய பெரிய திராட்சத்தொட்டியிலே போட்டான்.—அதற்கடுத்துக்குப்பறம் பேயுள்ள அந்தத்திராட்சத்தொட்டியிலே மிகிக்கப்பட்டது, திராட்சத்தொட்டியிலிருந்து ஆயிரத்தறநூறு ஸ்தாத்திராட்சத்திற்கு இரத்தம் பெருகி, குதிரைகளுக்குக் கடிவாளமட்டாயிருந்தது.

வடு. அதிகாரம்.

க. ஏழுவாலைகளைச்செய்யும் ஏழுதாதரிசனமாதல்: மிருகத்தைச்செய்துவெற்றிப்பாட்டைப்

(வெ) அதி.வக.ய. அதி.வெ.வெ. (வக) பிர.ச.க.உ. க.கொரி.வடு.வடி. க.தெச.ச.வசு. உ.தெச.க.க. எபி.ச.க.வ. (வச) எசேக்.க.உக. தானி.எ.வக. அதி.க.உ. (வடு) அதி.வக.வெ. யோவே.க.வக. மத்.வக.கக. எரே.கு.க.க. (வடி) அதி.வக.அ. யோவே.க.வக. (வக) அதி.வக.வடு. (உவ) ஏசா.கக.க. புல.க.வடு. எபி.வக.வெ. அதி.வக.வச.—(வடு) அதி. க.) அதி.வெ.க.க. அதி.வக.க. அதி.வச.வ. (உ) அதி.ச.க. மத்.க.வக. அதி.வக.வடு.வக.வெ. அதி.கி.அ. (க) யாத்.வடு.உ. உபா.கக.க.வ. உபா.கக.உ. சவ்.கக.க.வச. சவ்.கச.க.வெ. ஒசி.வச.க. (ச) யாத்.வடு.வடு.வக.வெ. எரே.வ.வெ. ஏசா.கக.உக. (டு) அதி.வக.வக. எண்.க.க.வ. (க) வச.க. யாத்.உ.அ.க.அ. எசேக்.ச.ச.வெ.வடி. (எ) அதி.ச.க. க.தெச.க.க. (அ) யாத்.ச.வ.க.ச. க.இரா.அ.வ. உ.நா.கா.டு.வச. ஏசா.க.ச. உ.தெச.க.க.—(வக.அதி.க.) அதி.வடு.க. அதி.வச.வ.

பாடல்: டு. தேவனுடைய கோபமாகியபாத்திரங்களைத் தூதரிடத்தில் ஒப்பித்தல். பின்பு வானத்திலே பெரிதும், ஆச்சரியமுமான வேறொரு அடையாளத்தைக்கண்டேன், கடைசியான ஏழு வாலைகளைக்கொண்டிருந்த ஏழுதாதரைக் கண்டேன்; அவர்களினாலே தேவனுடைய குரோதம் பூரணமாயிற்று.—அன்றியும், அக்கினியோடு கலந்த பளிங்குக்கடலையும், மிருகம், அகின்கருபம், அகின்முத்திரை, நாமம், அகின் நாமத்தின் இலக்கம் இவைகளைச்செய்து வெற்றியடைந்தவர்கள் தேவசரமண்டலங்களைப்பிடித்துக்கொண்டு அந்தப் பளிங்குக்கடலின்மேல் நிற்கிறதையும் கண்டேன்.—அவர்கள், தேவனுடைய பணிவிடைக்காரனாகியமோசேயின் பாட்டையும், ஆட்டுக்குட்டியின் பாட்டையும் பாடி, சருவவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; தேசத்தாரின் அரசனே, உம்முடைய நெறிகள் நீதியுஞ்சத்தியமுமானவைகள்.—கர்த்தாவே, உமக்குப் பயந்து, உமது நாமத்தைத்துதியாதவன் யாவன்; நீர் ஒருவரே பரிசுத்தமுள்ளவர்: சருவதேசத்தாரும் வந்து உமது சந்நிதியில் நமஸ்காரஞ்செய்வார்கள்; உம்முடைய தண்டனைகள் வெளிப்பட்டனவென்றார்கள்.

மேலும் நான் பார்க்கையில், பரமண்டலத்திலே சாட்சியின் ஆவாசமாகிய ஆலயத்திற்குப் பட்டது.—அவ்வாலயத்தினின்றும் சத்தமும் பிரகாசமுமான புடவையைத்தரித்து, மார்புகளினருகே பொற்கச்சகளைக் கட்டியிருந்தவர்களாய், அவ்வேழு வாலைகளைக்கொண்டிருந்த ஏழுதாதர் புறப்பட்டார்கள்.—அந்தநாலுபிரானிகளில் ஒன்று, நித்திய சீவியாயிருக்கிற தேவனுடைய குரோதத்தால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அவ்வேழு தாதருக்குக்கொடுத்தது.—தேவனுடைய மகிமை, பராகிரமம், இவைகளில் தோன்றிய புகையினால் தேவாலயம் நிறைந்தது; ஏழுதாதர்கொண்டிருந்த ஏழுவாலைகளும் முடியும்வரைக்கும் ஒருவராலுந் தேவாலயத்திற்கு வேசிக்கக்கூடாமற்போயிற்று.

வசு. அதிகாரம்.

க. பாத்திரங்களை ஊற்றல்: உ. முதற்பாத்திரத்தை ஊற்றல்: ச. மூன்றாம் பாத்திரத்தை ஊற்றல்: அ. நான்காம் பாத்திரத்தை ஊற்றல்: டி. ஐந்தாம் பாத்திரத்தை ஊற்றல்: வெ. ஆறாம் பாத்திரத்தை ஊற்றல்: டி. ஏழாம் பாத்திரத்தை ஊற்றல்.

பின்பு தேவாலயத்திலிருந்து ஊண்டான மகாசத்தம்,

அந்த ஏழுதூதருடனே, சீங்கள்போய், தேவனுடைய குரோதத்தின் கலசங்களைப் பூமியின் மேல் ஊற்றுக்கொன்று சொல்லக்கேட்டேன்.

2 அப்பொழுது முதலாந்தான் போய், தரையின்மேல் தன்கலசத்திலுள்ளதை ஊற்றினபொழுது, மிருகத்தின் அடையாளத்தையுடையவர்களும், அதின்சுருபத்தை நமஸ்கரிக்கிறவர்களாகிய மனுஷரில் கொடியதும் வேதனைசெய்வதுமாகிய பருத்தோன்றிற்று.

௩ பின்பு இரண்டாந்தான் சமுத்திரத்தின்மேல் தன்கலசத்திலுள்ளதை ஊற்றினபொழுது, அது மரித்தவனுடைய இரத்தம்போலாயிற்று: சமுத்திரத்திலுள்ள சீவசெத்துக்களையாவும் மாண்டு போயின.

4 பின்பு மூன்றாந்தான் நதிகள், நீருற்றின்கண்கள் இவைகளின்மேல் தன் கலசத்திலுள்ளதை ஊற்ற, இவைகள் இரத்தமாயின.—அப்பொழுது சலத்திற்க்கதிபதியாகிய தூதன், இருக்கிறவரும், இருந்தவரும், இருப்பவருமாகிய பரிசுத்தரே, இப்படி நியாயத்தீர்ப்புச் செய்ததினால் கீர் நீதிபரர்.—அவர்கள் பரிசுத்தவர்களுடைய இரத்தத்தையும், தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையுஞ்சிந்தின்படியினால், அவர்களுக்கு இரத்தத்தையே குடிக்கக்கொடுத்தீர்; அவர்கள் அதற்குத் தகுந்தவர்களுண்டு சொல்லக்கேட்டேன்.—வேறொருவன், சருவவல்லமையுள்ள தேவனுடைய கர்த்தாவே, மெய்யாய் உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும், நீதியுமானவைகொன்று வேதிகையினின்றி சொல்லக்கேட்டேன்.

5 பின்பு நாலாந்தான் சூரியன்மேல் தன் கலசத்திலுள்ளதை ஊற்ற, தீயினால் மனுஷரைச் சுடும்படி இவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.—அப்பொழுது மனுஷர் மிருகத்த உஷ்டணத்தால் தகிக்கப்பட்டார்கள்: தேவனைத் துதிக்க மனந்திரும்பாமல், அந்த வாணகளைச் செய்ய வல்லவருடைய நாமத்தைத் தூஷித்தார்கள்.

6 பின்பு ஐந்தாந்தான் மிருகத்தின் ஆசனத்தின்மேல் தன்கலசத்திலுள்ளதை ஊற்ற, அதின் இராச்சியம் அந்தகாரமமாயிற்று; ஆலுலும் அவர்கள்தங்கள் கிரியைகளைவிட்டு மனந்திரும்பாமல், வேதனை யினிமித்தந்தங்கள் நாவுகளைக்கடித்து, தங்கள் வேதனைகள், தங்கள் பருக்கள் இவைகளினிமித்தம்பரமண்டலத்தின் தேவனைத் தூஷித்தார்கள்.

7 பின்பு ஆறாந்தான் பிரத்தென்னும் மகாநதியின்மேல் தன் கலசத்திலுள்ளதை ஊற்ற, கீழ்த்திணையினின்றவரும் இராசாக்களுக்கும் வழி ஆயுத்தமாகும்படி, அந்தநதியின்சமல் வற்றிப்போயிற்று.—பின்பு வலியசருப்பத்தின் வாயிலும், மிருகத்தின்வாயிலும், கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலும் நின்று தவளைகளைக்கொப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்படக்கண்டேன்.—அவைகள் யசு அடையாளங்களைச்செய்கிற பிசாசுகளின் ஆவிகளாயிருக்கின்றன, அவைகள் புறப்பட்டிடு சருவவல்லமையுள்ள தேவனுடைய மகாநிளத்தில் யுத்தஞ்செய்வதற்குப் பூமியிலெவ்ருமுள்ள இராசாக்களைச் சேர்க்கும்பொருட்டு, உலகமெங்கும் போகின்றன.—கேளுங்கள், நான்றிருடனுனைப்போல்வருகிறேன். விழித்துக்கொண்டு, தன் இலச்சையை அவர்கள் காண நிருவாணமாய் சடவாதபடி, தன்வஸ்திரங்களைக்காத்துக்கொண்டிருகிறவன் வாழ்வுடையவன்.—எபிரேயு பாஷையிலும் அருமகைத்தோனென்னப்பட்ட ஸ்தானத்தில் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோனான்.

பின்பு ஏழாந்தான் ஆகாயத்தில் தன் கலசத்திலுள்ளதை ஊற்றினான், அப்பொழுது பரமண்டலத்துத் தேவாலயத்திலுள்ள சிங்காசனத்தினின்ற ஆயிற்றென்று சொல்லிய மகாசத்தம் புறப்பட்டது.—அன்றியுஞ்சுத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களுமுண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர் தோன்றிய நாள் முதல் உண்டாயிராத மகாபெரிய அதிர்ந்துண்டாயிருந்தது.—அப்பொழுது மகா நகரம் யெரூசலேம் பீரிக்கப்பட்டது, அந்தந்தத்தேசத்தாருடைய நகரங்கள் விழுந்தன: தேவனுடைய உக்கிரமாகிய குரோதத்தையுடைய இரசமுள்ள பாத்திரத்தைக்கொடுக்கும்படி மகா பாபேல் அவருக்குமுன் அவர் நினைவில் வந்தது.—தீவுக உயெனெல்லாம் அகன்றுபோயின, பருவதங்கள் காணப்படாமற்போயின.—தாலந்துநிறையான பெ உகரியகண்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழ, அந்தக்கண்மழையாகிய வாதையினிமித்தம் மனுஷர் தேவனைத் தூஷித்தார்கள்; அந்தவாதை மகாகொடிதாயிருந்தது.

8 ஏழுதலைகளையும், பத்துக்கொம்புகளையுமுடைய மிருகத்தின்மேல் பாபேலென்னும் வேசையானவன் ஏறியிருத்தல்: ஏழுதலைகள் பத்துக்கொம்புகளாகிய இவைகளின் தாற்பரியத்தையும், இவைகளுக்குண்டான தோல்வியையும், கிறிஸ்துவின்சென்மத்தையுந் தெரிவித்தல். பின்பு ஏழு கலசங்களையுடைய அந்த ஏழுதூதரில் ஒருவன்வந்து, என்னேநோக்கி, நீவா;—பூமியின் இராசாக்கள் தன்னோடு வேசைமார்க்கம்பண்ணப்பெற்று, தன்னுடைய வேசைமார்க்கமாகி

பின்பு வலியசருப்பத்தின் வாயிலும், மிருகத்தின்வாயிலும், கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலும் நின்று தவளைகளைக்கொப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்படக்கண்டேன்.—அவைகள் யசு அடையாளங்களைச்செய்கிற பிசாசுகளின் ஆவிகளாயிருக்கின்றன, அவைகள் புறப்பட்டிடு சருவவல்லமையுள்ள தேவனுடைய மகாநிளத்தில் யுத்தஞ்செய்வதற்குப் பூமியிலெவ்ருமுள்ள இராசாக்களைச் சேர்க்கும்பொருட்டு, உலகமெங்கும் போகின்றன.—கேளுங்கள், நான்றிருடனுனைப்போல்வருகிறேன். விழித்துக்கொண்டு, தன் இலச்சையை அவர்கள் காண நிருவாணமாய் சடவாதபடி, தன்வஸ்திரங்களைக்காத்துக்கொண்டிருகிறவன் வாழ்வுடையவன்.—எபிரேயு பாஷையிலும் அருமகைத்தோனென்னப்பட்ட ஸ்தானத்தில் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோனான்.

பின்பு ஏழாந்தான் ஆகாயத்தில் தன் கலசத்திலுள்ளதை ஊற்றினான், அப்பொழுது பரமண்டலத்துத் தேவாலயத்திலுள்ள சிங்காசனத்தினின்ற ஆயிற்றென்று சொல்லிய மகாசத்தம் புறப்பட்டது.—அன்றியுஞ்சுத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களுமுண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர் தோன்றிய நாள் முதல் உண்டாயிராத மகாபெரிய அதிர்ந்துண்டாயிருந்தது.—அப்பொழுது மகா நகரம் யெரூசலேம் பீரிக்கப்பட்டது, அந்தந்தத்தேசத்தாருடைய நகரங்கள் விழுந்தன: தேவனுடைய உக்கிரமாகிய குரோதத்தையுடைய இரசமுள்ள பாத்திரத்தைக்கொடுக்கும்படி மகா பாபேல் அவருக்குமுன் அவர் நினைவில் வந்தது.—தீவுக உயெனெல்லாம் அகன்றுபோயின, பருவதங்கள் காணப்படாமற்போயின.—தாலந்துநிறையான பெ உகரியகண்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழ, அந்தக்கண்மழையாகிய வாதையினிமித்தம் மனுஷர் தேவனைத் தூஷித்தார்கள்; அந்தவாதை மகாகொடிதாயிருந்தது.

வெ. அதிகாரம்.

8. ஏழுதலைகளையும், பத்துக்கொம்புகளையுமுடைய மிருகத்தின்மேல் பாபேலென்னும் வேசையானவன் ஏறியிருத்தல்: ஏழுதலைகள் பத்துக்கொம்புகளாகிய இவைகளின் தாற்பரியத்தையும், இவைகளுக்குண்டான தோல்வியையும், கிறிஸ்துவின்சென்மத்தையுந் தெரிவித்தல்.

பின்பு ஏழு கலசங்களையுடைய அந்த ஏழுதூதரில் ஒருவன்வந்து, என்னேநோக்கி, நீவா;—பூமியின் இராசாக்கள் தன்னோடு வேசைமார்க்கம்பண்ணப்பெற்று, தன்னுடைய வேசைமார்க்கமாகி

(உ) அதி.அ.எ. யாத்.க.க.ய.வெ. அதி.யெ.யெ.யெ. (ஈ) அதி.அ.அ.க. யாத்.எ.யெ.உ. (ச) அதி.அ.ய. யாத்.எ.உ. (டு) அதி.யெ.க. அதி.க.ச.அ. (சு) மத்.உ.க.க.ச.க.டு. அதி.யெ.யெ. அதி.யெ.யெ. ஏசா.ச.க.உ. (ஏ) அதி.யெ.க. அதி.யெ.யெ. (அ) அதி.அ.யெ. அதி.க.யெ.யெ. (க) வச.யெ.உ. தானி.டு.உ.உ.உ. அதி.யெ.யெ. (ய) அதி.யெ.க. அதி.க.உ. அதி.யெ.யெ. (யெ) வச.உ.க.உ. (யெ) அதி.க.யெ. ஏரே.டு.க.ஏ.ஏ.சா.ச.க.உ.உ. (யெ) க.யோவா.ச.க.உ.க. அதி.யெ.க. அதி.யெ.யெ. (யெ) க.தீமோ.ச.உ. யாக்.க.யெ. உ.உ.உ. அதி.யெ.யெ. (யெ) மத்.உ.ச.ச.க. க.உ.உ.உ. உ.உ.உ. (யெ) க.கொரி.டு.க. (யெ) அதி.யெ.யெ. (யெ) அதி.உ.க.ச. (யெ) அதி.ச.டு. அதி.யெ.யெ. தானி.யெ.யெ. (யெ) அதி.யெ.யெ. ஏசா.டு.க.யெ.உ. ஏரே.உ.யெ.யெ. (உ) அதி.க.யெ. (உ) அதி.யெ.யெ. வச.க.யெ. யாத்.க.உ.உ.உ. (யெ) அதி. க. அதி.உ.க. (உ) அதி.யெ.யெ. நா.க.க.ச. ஏரே.டு.க. அதி.யெ.யெ. ஏரே.டு.க. அதி.யெ.யெ.



ய மதுபானத்தினாலே பூலோகத்தாரை வெறிகொள்ளும்படிசெய்து, சலராசியின்மேல் உட்காந்திருக்கிற அந்த மகாவேசைக்கு வருகிறதண்டனையை உண்டாக்காண்பிப்பேனென்று சொல்லி, —

க. பின்பு ஆவிக்குள் என்னை வனத்துக்குக்கொண்டுபோனான்: அப்பொழுது தூஷணநாமங்களால் நிறைந்த ஏழுதலைகளையும், பத்துக்கொம்புகளையுமுடைய செந்நிறமான மிருகத்தின்மேலேறியிருந்த ஒருஸ்திரியைக்கண்டேன்.—அந்தஸ்திரி, தாமிரமும் இரத்தாம்பரமுமான வஸ்திரத்தைத்தரித்து, பொன்னினாலும், இரத்தினங்களினாலும், முத்துகளினாலும் அலங்கரிக்கப்பட்டு, தன்வேசைமார்க்கமாகிய அருவருப்புக்களாலும், அசுத்தத்தாலும் நிறைந்தபொருபத்திரத்தைத் தன்கையில் ஏந்தி யிருந்தான்.—“இரகசியமென்றும், பூமியிலுள்ள அருவருப்புக்களுக்கும், வேசைகளுக்கும் மாதாவாகிய மகாபாபேல்,” என்றும், அவளுடைய நெற்றியில் நாமமெழுதப்பட்டிருந்தது.—அந்தஸ்திரி பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், யேசுவின் சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக்கண்டேன்: அவளை நான்கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன்.—அப்பொழுது தூதன். என்னைநோக்கி, ஏன் ஆச்சரியப்படுகிறாய்; இரத்தஸ்திரியிலும், இவளைச்சமஸ்கரி ஏழுதலைகளையும், பத்துக்கொம்புகளையுமுடைய மிருகத்திலும் அடங்கும் இரகசியத்தை உண்டாக்கி தெரிவிக்கிறேன்.—நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அதுபாதாளத்தினின்று ஏறிவந்து நாசத்துக்குப்போகின்றது: உலகம் உண்டானதுமுதற் சீவபுத்தகத்தின்பெயர் எழுதப்பட்டாத பூலோகத்தார், இருந்ததும், இராத்ததும், இருப்பதும் மாகிய மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.—இதில் ஞானமுள்ளபுத்திவினக்கும். அந்த ஏழுதலைகள், ஸ்திரி உட்காந்திருக்கிற ஏழுமலைகளே—ஏழு இராசாக்களுமிருக்கிறார்கள்: ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இதுவரையிலும் வரவில்லை; வரும்பொழுது அவன்சொற்பகாலந்தரித்திருக்கவேண்டும்.—இருந்ததும், இராத்தாமாகிய மிருகமே எட்டாவதும், அவ்வேழில் ஒன்றாமாயிருந்தது நாசப்பட்டுப்போகின்றது.—நீ கண்ட பத்துக்கொம்புகள் பத்து இராசாக்களே, அவர்கள் இதுவரையிலும் இராசத்துவம்பெறவில்லை; அவர்கள் மிருகத்துடன் ஒருமணியேராமளவும் இராசாக்கள் போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.—அவர்கள் ஏக சிந்தையுள்ளவர்களாய், தங்கள் பராக்கிரமத்தையும் அதிகாரத்தையும் மிருகத்துக்குக்கொடுக்கிறார்கள்.—அவர்கள் ஆட்டுக்குட்டியுடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டி, கர்த்தா திகர்த்தரும், இராசாதி இராசாவமாயிருக்கிறதினால் அவர்களைச்செய்க்கும்: அதனாலே இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்களென்றான்.—பின்னும் அவன் என்னுடனே, அந்த வேலிசை உட்காந்திருக்க நீ கண்ட சலங்கன், சனங்கனும், தேசத்தாரும், சாகியாரும், பாஷைக்காரருமாயிருக்கின்றான்.—நீ கண்ட அந்த மிருகத்தைப் பத்துக்கொம்புகள், அந்த வேசையைப்புகைத்து, அவனை அநாதையாக, சிறுவாணியுமாகி, அவளுடைய மாயிசுத்தைத்தின்று, அவனை அக்கினியினால் தகிக்கும்.—தேவன், தமது வாக்ஷியங்கள் நிறைவேறுமட்டும் அவர்கள் தமது அப்பிராயத்தை நிறைவேற்றவும், ஏகசிந்தையுடையவர்களாயிருக்கவும், தங்கள் இராசரிசுத்தை மிருகத்துக்குக்கொடுக்கவும் அவர்களுடைய இருதயங்களை எவிலூர்.—நீ கண்ட ஸ்திரியானவன், விழுமியின் இராசாக்களின்மேல் அரசாளுகைசெய்துவருகிற மகாநகரியேயாமென்றான்.

யஅ. அதிகாரம்.

க. பாபேல் விழுதல்: அதினின்று தேவனுக்குரிய சனங்கள் புறப்படல்: இராசாக்களும், வர்த்தகரும், கப்பற்காரரும் அதினியித்தம் புலம்பல்: தேவனுக்குரிய சனங்கள் அதைக் குறித்த மகிழ்ச்சியடைதல்: உக. பாபேல் விழுதலைத் திருஷ்டாந்தமாய்க்காட்டல்.

இவைகளின் பின்பு, மிருகத்த அதிகாரமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்; அவனுடைய மகிமையினாலே பூமி பிரகாசமாக்கப்பட்டது.—அவன் மிகவுஞ்சத்தமிட்டும், பாபேல் மகா நகரி விழுந்தது, விழுந்தது, அது பிசாசுகளுக்கு வாசஸ்தானமும், சகலவித அசுத்தஆவிக்குங்காவலும், அசுத்தமும், அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுக்குக் கூடுமாயிற்று.—அவன் வேசைமார்க்கத்தின் உக்கிர மதுவைச்சருவதேசத்தாருக்குடித்தார்கள், பூமியின் இராசாக்கள் அவளோடே வேசைமார்க்கமாய்க்கொண்டார்கள், பூமியின் வர்த்தகர் அவன்சுகபோகத்தின் மிருதியினுற்செவ்வராணர்களென்றான்.—பின்பு வானத்திற்பிறந்த வேறொரு சத்தம், என்சனங்களை, நீங்கள் அவளுடைய பாவங்களுக்குப்பங்காளாகாமலும், அவளுக்கு கேரிமீம்பாவதைகளில் அகப்படாமலும் மிருகத்துக்குப்பொருட்டு, அவளிடத்தினின்று புறப்படுங்கள்.—அவருகு

(க) அதி.யெ.உ.க.யெ.ச. அதி.யெ.க. வச.க.யெ. (ச) அதி.யெ.யெ.க.யெ.க. தானி.யெ.க.யெ. எரே.கு.எ. அதி.யெ.யெ. (டு) உ.தெ.ச.உ.எ. அதி.யெ.யெ. அதி.யெ.யெ. அதி.யெ.க. (க) அதி.யெ.யெ.உ.ச. அதி.யெ.யெ. அதி.க.க.யெ. (அ) அதி.யெ.க.எ. அதி.யெ.க.யெ. வச.யெ.க. (க) அதி.யெ.க.யெ. (யெ) வச.யெ. (யெ) தானி.எ.உ.யெ. சக.யெ.யெ.யெ.உ.க. (யெ) அதி.யெ.யெ. உபா.யெ.யெ. க.தீமோ.க.யெ. எரே.கு.யெ.ச.ச. (யெ) ஏசா.யெ.எ. அதி.யெ.க.எ. (யெ) எரே.கு.யெ.ச.ச.உ.எ.சே.யெ.க.எ.—ச.ச. அதி.யெ.யெ. (யெ) உ.தெ.ச.உ.யெ. அதி.யெ.க. (யெ) அதி.யெ.க. அதி.யெ.ச.—யெ. அதி.க. அதி.யெ.க. எசே.ச.க.உ. ஏசா.யெ.யெ. எரே.கு.யெ. ஏசா.யெ.உ.க. எரே.கு.யெ.க. ஏசா.யெ.உ.க. மாற்.கி.உ.க. (க) அதி.யெ.யெ. வச.யெ.யெ. ஏசா.யெ.யெ. (ச) ஏசா.யெ.யெ. எரே.கு.யெ. உ.கொரி.க.யெ. (டு) அதி.யெ.யெ. உ.யெ.உ.க. எரே.கு.க. யோ.க.உ. அதி.யெ.யெ.க.

டைய பாவங்கள் வானத்தைத்தொடர்ந்தன, அவருடைய தூக்கநுமங்கள் தேவனுடைய நினைவில் வந்தன.—அவன் உங்களுக்குப்பலனளித்ததுபோல, நீங்களும் அவளுக்குப்பிரதிபலனளியுங்கள்: அவள் கிரியைகளுக்கு இருமடங்காக அவளுக்குப்பிரதிபலனளியுங்கள்: அவள் கலந்துகொடுத்த பாத்திரத்தில் இருமடங்காய் அவளுக்குக் கலந்துகொடுங்கள்.—அவள் தன்னை மகிமைப்படுத்திச்சகியாய்வாழ்ந்ததெவ்வளவோ, அவ்வளவாக வாழையுந்துக்கத்தையும் அவளுக்குக்கொடுங்கள்: தான் இராசாத்தியாக வீற்றிருப்பவனென்றும், தான் விதவையல்லவென்றும், தான் துக்கத்தைக் காண்பதில்லையென்றும், தன் இருதயத்தில் எண்ணினபடியினால், ஓரநாளில் வாழைக்களாகிய மரணமும், துக்கமும், பஞ்சமும் அவளுக்கு நேரிடும்; அவள் அக்கினியால் தகிக்கப்படுவாள்: அவளை நியாயம் விசாரிக்குந் தேவனாகிய கர்த்தர் வல்லமை யுள்ளவர்.—அவருடனே வேசைமார்க்கஞ்செய்து, சகியாய்வாழ்ந்த பூமியின் இராசாக்களும், அவள் வேகிறதினாலுண்டான புகையைக்காணும்பொழுது,—அவளுக்குண்டான வாழையினிமித்தம்பயந்து, தூரத்திலேநின்று, ஐயோ, ஐயோ, மகா நகரியாகிய பாபேல், வல்லநகரியே, ஒரு மணிநேரத்துக்குள் உன் தண்டனைவந்ததென்று சொல்லி, அவள் நிமித்தம் அழுது புலம்புவார்கள.—பூமியின் வர்த்தகரும், தங்கள் வியாபாரப்பொருள்களாகிய பொன் வெள்ளிகளையும், ரத்தினங்களையும், முத்துகளையும், மெல்லிய புடவையையும், தாமிர வஸ்திரத்தையும், பட்டையையும், இரத்தாம்பரத்தையும்,—சந்தனமுதலியசகலவித வாசனைக்கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவிதபாத்திரங்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும், பித்தளையினாலும், இரும்பினாலும், வெண்கற்களினாலுஞ் செய்திருக்கிற சகலவிதபாத்திரங்களையும்,—இவ்வகப்பட்டடையையும், சுகந்தவருக்கங்களையும், தைலத்தையும், தூபவருக்கத்தையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லியமாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், சிறைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் கொள்வாரில்லாதபடியால் அவளைக்குறித்து அழுதுபுலம்புவார்கள்.—
 உன் மனம் வாஞ்சித்த பலன்கள் உன்னைவிட்டு நீங்கின, செழிப்புஞ் சிறப்புமானவைகளெல்லாம் உன்னைவிட்டு நீங்கின, நீ அவைகளை இனிவிடுகாணாய்.—இப்படிப்பட்டவைகளை வியாபாரம் பண்ணி, இவ்வளவு செல்வராணவர்கள் இ

வருக்குண்டான வாழைக்குப் பயந்ததெனியித்தம், தூரத்தினின்று அழுது,—ஐயோ, ஐயோ, யுகமெல்லியபுடவையும், தாமிரமும், இரத்தாம்பரமுமான வஸ்திரமும் தரித்து, பொன்னினாலும், இரத்தினங்களினாலும், முத்துகளினாலும் அவங்கரிக்கப்பட்டிருந்த மகா நகரியே, ஓரே மணிநேரத்தில் இந்தச்சமஸ்தமான சம்பத்துஞ்சிதைந்துபோயிற்றே என்று சொல்லிப் புலம்புவார்கள்.—மாலுமிகள் யாவரும், கப்பல் யாத்திரைபண்ணுபவர்களும் யாவரும், கப்பற்காரரும், சமுத்திரத்திலே தொழிற்செய்பவர்களும் யாவரும் தூரத்திலே நின்று,—அவள் வேகிறதினாலுண்டான புகையைப்பார்த்து, இந்த மகா நகரியைப்போல் வேறென்றுண்டோவென்று சத்தமிட்டு,—தங்கள் யுகதலைகளின்மேற் புழுதியையிறைத்து, அழுது, புலம்பி, ஐயோ, ஐயோ, சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரையும், தன்ஐசுவரியத்தினாலே செல்வராக்கின மகா நகரி ஓரே மணிநேரத்திற் பாழாய்ப்போயிற்றேயென்று ஒலமிடுவார்கள்.—வானமே, பரிசுத்தவான்களே, அப்போஸ் தலரே, தீர்க்கதரிசிகளே, நீங்கள் இவைகளைக்குறித்து ஆனந்தமுழக்கமிடுங்கள்; உங்கள் நிமித்தந்தேவன் அவளுக்கு ஏற்றதண்டனை அளித்தாரென்று சொல்லிற்று.

அப்பொழுது பராக்கிரமதாதன் ஒருவன் பெரிய ஏந்திரக்கலைப்போன்ற ஒருகலை எடுத்து, சமுத்திரத்திலே வீசி, இவ்வண்ணமாகவே, மகா நகரியாகிய பாபேல் வேகமாய்த் தள்ளாண்டு, இனி ஒருபொழுதுங்காணப்படாமற்போம்.—சுர உமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும், நாயக சுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களின் சத்தம் இனி உன்னிடத்திற் கேட்கப்படுவதில்லை; எந்தத்தொழிலாளியும் இனி உன்னிடத்திற் காணப்படுவதில்லை; ஏந்திரத்தின் சத்தம் இனி உன்னிடத்திற் கேட்கப்படுவதில்லை;—வினக்கின் ஒளி இனி உன்னிடத்திற் பிரகாசிப்பதில்லை; மணவாணலும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்திற் கேட்கப்படுவதில்லை: உன் வர்த்தகர் பூமியிற் பெரியவர்களாயிருந்தார்கள்; உன்மாயாவித்தையினால் சருவதேசத்தாரும் மயங்கினார்கள்.—தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும், பரிசுத்தவான்களுடைய இரத்தமும், பூமியின்மேற் கொல்லப்பட்ட எல்லாருடைய இரத்தமும் அவளிடத்திற் காணப்பட்டதென்றன்.

யுக. அதிகாரம்.
 க. பாபேலென்னும் வேசைப்பட்டதண்டனையினிமித்தம் வாறோர் பாட்டுப்பாடல்: கிறிஸ்து

(க) சக். நாகு. அ. எரே. இய. யெ. உ. உ. தீமோ. ச. யெ. அ. தி. யெ. யெ. அ. தி. யெ. யெ. (எ) எசே. உ. அ. உ. ஏசா. ச. எ. எ. அ. செ. ப. உ. யெ. (அ) ஏசா. ச. எ. க. அ. தி. யெ. யெ. எரே. இய. யெ. (க) எசே. உ. யெ. யெ. எரே. இய. யெ. வ. ச. யெ. அ. தி. யெ. யெ. (ய) ஏசா. உ. க. வ. ச. யெ. யெ. (ய) எசே. உ. எ. எ. எ. யெ. வ. ச. க. அ. தி. யெ. ச. (ய) எசே. உ. எ. யெ. (ய) ஏசா. உ. க. யெ. எசே. உ. எ. உ. க. (ய) எசே. உ. எ. யெ. யெ. அ. தி. யெ. ச. (ய) யோ. ச. எ. க. ச. கா. மு. ச. யெ. யோ. யெ. உ. யெ. எசே. உ. எ. யெ. வ. ச. யெ. (உ) ஏசா. ச. உ. க. எரே. இ. க. ச. யெ. யெ. யெ. யெ. அ. தி. யெ. உ. (உ) எரே. இ. க. ச. யெ. அ. தி. யெ. யெ. (உ) ஏசா. உ. ச. யெ. எரே. எ. க. யெ. எசே. உ. க. யெ. (உ) எரே. உ. யெ. எரே. எ. க. யெ. உ. இரா. க. உ. உ. நாகு. க. ச. (உ) அ. தி. யெ. ச. எரே. இ. க. ச. யெ. —(யுக. அ. தி.)

வின் ஞானவிவாகம்: தூதன் தன்னைவணங்காமல் தடுத்தல்: வக. வெற்றியிற் சிறந்தவர்கள் சிறிந்துவைத் தரிசித்தல்: வெ. மாமிசத்தைத்தின் னும்படி பறவைகள் அழைக்கப்பட்டல்.

இவற்றின்பின்புரமண்டலத்திலே திரளானசனங்களுடைய ஆரவாரம்போன்ற ஒரு மகா சத்தமானது, அல்லேலுயா; இரட்சிப்பும், மகிமையும், கனமும், வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியன.—அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்: தன் வேகைத்தனத்தினாலே பூயியைக்கெடுத்த மகாவேகைக்குத்தண்டனைசெய்து, தம்முடைய பணிவிடைக்காரரின இரத்தத்தினியித்தம் அவருக்குப் பிரதிபலனளித்தாரென்று தொனிக்கக்கேட்டேன்.—திரும்பவும், அல்லேலுயா, அவருடைய புகை சதாகாலங்களிலும் எழும்புமென்றார்கள்.—அன்றியும் இருபத்துநாலு முதியோரும், நாலு பி ராணிகளுந் தாழ்ந்து வணங்கி, ஆமென்; அல்லேலுயாவென்று சொல்லி, ஆசனத்தின்மேல் வீற்றிருந்த தேவனை நமஸ்கரித்தார்கள்.—மேலும் நமது தேவனுடைய பணிவிடைக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்களே அவரும் அவரைத் துதிப்பீர்களாகவென்று ஒரு சத்தஞ் சிங்காசனத்தினின்று புறப்பட்டது.—அப்பொழுது திரளானசனங்களுடைய சத்தம்போலவும், சவராசியின் இரைச்சலைப்போலவும், மகா இடிமுழக்கங்கள் போலவும் ஒரு சத்தமானது, அல்லேலுயா: சருவத்திற்கும் வல்ல தேவனாகிய கர்த்தர் இராசிய பரிபாலனம் பண்ணுகிறார்.—நாம் சந்தோஷப்படக்கொள்கின்றது, அவருக்குத் துதிசெலுத்துவோம், வாருங்கள்: ஆட்டுக்குட்டியானவரின் விவாகம் வந்தது, அவருடைய மனை யாட்டி தன்னை ஆயத்தப்படுத்தினாளுென்று தொனிக்கக்கேட்டேன்.—சத்தமும் பிரகாசமுமான மெல்லியபுடைவையைத் தரித்துக்கொள்ளுகிறதற்கு அவருக்கருள்கிடைத்தது: மெல்லியபுடைவை பரிசுத்தவான்களின் நீதி.—பின்னும் அவன் என்னே நோக்கி, ஆட்டுக்குட்டியின் விவாகவிறந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் வாழ்வுடையவர்கள், இதை எழுபென்றான். மேலும் அவன் இவைகள் தேவனுடைய சத்தியவாக்கியங்களென்று என்னுடன் சொல்ல, —நான் அவனை நமஸ்கரிக்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அவன் என்னிடத்தில் இப்படிச் செய்யாதபடி பார்த்துக்கொள்: உன்னைமேல் யேசுவின் சாட்சியையுடைய உன்சகோதரோடும் நானும் ஒரு பணிவி

டைக்காரையிருக்கிறேன்: தேவனையே நமஸ்கரித்துக்கொள்: யேசுவின் சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியென்றான்.

பின்பு நான் வானத்திறந்திருக்கக்கண்டேன், வெ ஒருவென்னைக்குகிரைதோன்றிற்று, அதின்மேல் ஏறியிருப்பவருக்கு உண்மையுஞ் சத்தியமுமானவரென்பதுபெயர், அவர் நீதியாய்தீர்ப்புச் செய்து யுத்தம் பண்ணுகிறார்.—அவருடைய கண்வெகன் அக்கினிச்சுவாலையோன்றிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேகமுடிக்களிருந்தன; அவருக்கேயன்றி வேறொருவனுக்குந் தெரியாத நாமம் எழுதியிருந்தது.—இரத்தத்தில் தொய்க்கப் பட்டவென்றிரத்தத்தை தரித்திருந்தார்: அவருடைய நாமம் தேவனுடைய வாக்கு.—பரமன் லெ டலத்திலுள்ள சேனைகள் சத்தமானவென்னைப்புடைவையைத்தரித்தவர்களாய், வென்னைக்குகிரைகளின்மேல் ஏறி அவருக்குப்பின் சென்றார்கள்.—தேசத்தாரை வெட்டும்படி அவருடைய வாயினின்று கூர்மையான கட்டகம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாணவார்: அவர் சருவவல்லமையுள்ள தேவனுடைய உத்திரகுரோதமாகிய திராட்சத்தொட்டியிலே யிதிக்கிறார்.—“இராசாதி இராசாவும், கர்த்தாதி கர்த்தவாவும்,” என்னும் நாமம், அவருடைய வஸ்திரத்தின்மேலும் தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

பின்பு சூரியனில் ஒரு தூதன் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியிற் பறக்கிற சகலபறவைகளையும் பார்த்து, —நீங்கள் இராசாக்களின் மையுமாயிசத்தையும், சேனாபதிகளின் மாயிசத்தையும், பராக்கிரமசாலிகளின் மாயிசத்தையும், குகிரைகளின் மாயிசத்தையும், அவைகளின்மேல் ஏறினவர்களின் மாயிசத்தையும், சுயாதீனர், அடிமைகள், சிறியோர், பெரியோராகிய அனைவரின் மாயிசத்தையும் தின்னும்படி, மகா தேவனுடைய விறந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகவுஞ் சத்தமிட்டுச்சொன்னான்.—மேலும் மிகமிருகமும், பூயியின் இராசாக்களும், அவர்களுடைய சேனைகளும், அந்தக் குகிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும், அவருடைய சேனையோடும் யுத்தம் பண்ணுகிறதற்குக் கூடிவரக்கண்டேன்.—அப்பொழுது அந்த மிகிருகமும், அத்மெகுமுன்பாகத் தான்செய்த அற்புதங்களினால் மிகிருகத்தின் முத்திரையை அடைந்தவர்களையும், அதின் சருபத்தை நமஸ்கரித்தவர்களையும் வகுசித்த கன்னத்தீர்க்கதரிசியுமாகிய இருவரும் பிடிக்கப்பட்டு, உயிரோடே கந்தகமெரிசிற அக்கி

(க) அதி.வக.வெ. அதி.ச.வக. (உ) அதி.வெ.க. உபா.க.உ.சக. அதி.க.வ. (க) ஏசா.க.ச.வ. அதி.வெ.வக. (ச) அதி.ச.ச.க.வ. க.நானா.வக.க.க. கிதி.வெ.வக. (இ) சவ்.க.ச.க. அதி.வக.வெ. (ஈ) ஏசே.க.உ.ச. அதி.வெ.உ அதி.வக.வெ. (எ) மத்.உ.உ.உ. உ.கொரி.வக.உ. ஏபே.டு.க.உ. (அ) சவ்.ச.டு.வக.வெ. ஏசே.வக.வெ. சவ்.க.உ.க. (க) மத்.உ.உ.உ.க. அதி.உ.க.டு. (வ) அதி.உ.உ.அ. அப்.வெ.உ.க. க.யோவா.டு.வெ. (வக) அதி.வெ.டு. அதி.க.உ. அதி.க.வெ. ஏசா.வக.ச. (வெ) அதி.க.வெ. அதி.க.உ. வச.வக. (ய) ஏசா.க.க.உ.க. யோவா.க.க. க.யோவா.டு.எ. (ப) அதி.வெ.உ.வெ. மத்.உ.அ.க. (பெ) ஏசா.வக.ச. உ.தெ.உ.அ. சவ்.உ.க. அதி.உ.உ.ஏ. ஏசா.க.க.க. அதி.வெ.வக.உ. (நெ) வச.வெ. தானி.உ.ச.எ. க.தீமோ.க.வெ. (யெ) வச.உ.க. ஏசே.க.க.வெ.யெ.உ.வெ. (வக) அதி.வக.வக. (உ) அதி.வக.வக.வெ. அதி.வெ.வெ. அதி.வெ.வெ.

உக னிக்கடலிலே தள்ளப்பட்டார்கள்.—மீதியான வர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயினின்று புறப்படுகிற கட்கத்தாற் கொல்லப்பட்டார்கள்: பறவைகளையாவும் அவர்களுடைய மாமிசத்தினாலே திருத்தியடைந்தன.

உய. அதிகாரம்.

க. ஆயிரம்வருஷமளவுஞ் சாத்தான் அடைக்கப்பட்டல்: ச. முதலாம் உயிர்த்தெழுதல்: சாத்தான் விடுதலைபெறல்: யுத்தம்பண்ணும்படி கோரும் மாகோருங்கூடிவரல், அவர்கள்நாசமடைதல்: டக. நியாயத்தீர்ப்பின்நாளைக்குறித்தல்.

அன்றியும் ஒருதாதன் பாதாளத்தின் திறவுகோலையும், பெரியசங்கிலியையுந் தன்சையில் பிடித்துக்கொண்டு, வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.—அவன், பிசாசென்றுஞ் சாத்தானென்றுஞ் சொல்லப்பட்ட பழைய சருப்பமாகிய வலிய சருப்பத்தைப் பிடித்துக்கட்டி, பாதாளத்தில் ஆயிரம் வருஷமளவுமிருக்கும்படி அதில்தள்ளி, அதின்மேல் முத்திரையிட்டான்.—அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது உலகத்தாரை வஞ்சிக்கக்கூடாமற்போயிற்று: அவற்றிற்குப் பின்பு சொற்பகலத்துக்கு அது விடுதலை பெற்றிருக்கவேண்டும்.

பின்பு நான் ஆசனங்களைக்கண்டேன், அவர்கள் அவைகளின்மேல் உட்காந்தார்கள், நியாயத்தீர்க்குதல் அவர்களுக்கு அளிக்கப்பட்டது: யேசுவின் சாட்சியினிமித்தமுந் தேவனுடைய வாக்கியத்தினிமித்தமுஞ் சிரிச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய சூத்துமங்கனாயும், மிருகத்தையாவது, அதின் சருப்பத்தையாவது நமஸ்கரியாமலும், தங்கள் நெற்றிகளிலுந் தங்கள் கைகளிலும் அதின் அடையாளத்தைத்தரித்துக்கொள்ளாமலுமிருந்தவர்களையும் கண்டேன்; அவர்கள் உயிர்த்துக்கிற் றித்துவுடன் ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.—மரணமடைந்த மற்றவர்கள் ஆயிரம்வருஷம் நிறைவேறாமளவும் உயிர்த்தெழவில்லை. இது முதலாம் உயிர்த்தெழுதல்.—முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் வாழ்வடையவனும், பரிசுத்தனுமாயிருக்கிறான்: அப்படிப்பட்டவர்கள்மேல் இரண்டாம் மரணத்துக்கு அதிகாரமில்லை, அவர்கள் தேவனுக்குக் கிற் றித்துவுக்கும் முன்பாக ஆசாரியராசி, அவரோடே ஆயிரம்வருஷம் அரசாளுவார்கள்.—அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும் பொழுது, சாத்தான், தன் காவலினின்று விடுதலையாடி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தேசத்தாராகிய கோகையும், மாகோகையும்

வஞ்சிக்கிறதற்கும், அவர்களை யுத்தத்துக்குக்கட்டிக்கொள்ளுகிறதற்கும் புறப்படுவான்: அவர்களுடைய தொகை கடற்கரைமணலுக்குச் சமானம்.—அவர்கள் பூமியின் விசாலத்தின்மேல் ஏறிவந்து, பரிசுத்தவாண்களுடைய பானயத்தையும் பிரியமான கசரத்தையும் வளைந்துகொண்டார்கள்: அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்டித்தது.—மேலும் அவர்களை வஞ்சித்த பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுங் கிடக்கிற அக்கினியுங் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான், அவர்கள் இரவும், பகலும், சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.

பின்பு நான், மகா வெண்மையான சிங்காசனத்தையும், அதின்மேல் வீற்றிருந்தவரையும் கண்டேன்; அவருடைய சமுக்கத்தினின்று பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங் காணப்படவில்லை.—மரித்தோராகிய மெசிறியோரையும், பெரியோரையுஞ் சிங்காசனத்துக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; புத்தகங்கள் விரிக்கப்பட்டன: சீவ புத்தகமென்னும் வேறொரு புத்தகமும் விரிக்கப்பட்டது: அப்பொழுது புத்தகங்களில் எழுதப்பட்ட வாக்கியங்களினால் மரித்தோர் தங்கத்தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்பு பெற்றார்கள்.—சமுத்திரத்தின்மீதுள்ள மரித்தோரையும், மரித்தோர்ஸ்தானமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்பித்தன: எல்லாருந் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்பு பெற்றார்கள்.—பின்பு மரணமும், மரித்தோர்ஸ்தானமும், அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இதுவே இரண்டாம் மரணம்.—சீவபுத்தகத்தில் எழுதப்பட்டவருக்கக் காணப்படாதவன் எவனும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

உக. அதிகாரம்.

க. புது ஆகாயமண்டலமும் பூமியுந் தரிசனமாதல்: உ. பரமநகரியாகிய புது யெரூஷலேம் தரிசனமாதல்: க. அதின் மகிமையும், சாயலும், செல்வமும், செளக்கியமுமாகிய இவைகளைவருணித்தல்.

பின்பு நான் புதியவானத்தையும் புதியபூமியையும் கண்டேன்: முந்தினவானமும் பூமியும் ஒழிந்துபோயின; கடலுமில்லாமற்போயிற்று.

யோவானாகிய நான், கணவனுக்காக ஆயத்தமாக அலங்கரிக்கப்பட்ட ஒருமணவாட்டியைப்போலிருந்த புதிய யெரூஷலேமாகிய பரிசுத்த நகரம், தேவனினின்று வானத்தைவிட்டு இ

(உக) வச.யெ.யெ.யெ. அதி.யெ.யெ.—(உய) அதி. க.) அதி.க.யெ. அதி.க.க. (உ) அதி.யெ.உ. உ.பேதுரு.உ. ச. பூதா.க. தானி.க.யெ. (க) அதி.யெ.யெ.யெ. வச.அ. (ச) தானி.எ.க.உ.உ.எ. மத்.யெ.உ.அ. லாக்.உ.உ.க.யெ. க.கொரி.க.உ.க. அதி.க.க. அதி.யெ.யெ.யெ.யெ. ரோ.அ.யெ. உ.திமோ.உ.யெ. (க) அதி.உ.யெ. ஏசா.க.க. க.பேதுரு.உ.க. அதி.க.க. வச.ச. (எ) வச.உ. (அ) வச.க.யெ. எசேக்.க.அ.உ. அதி.யெ.யெ. (க) ஏசா.அ.அ. எசேக்.க.அ.க.யெ. (ய) வச.அ. அதி.யெ.உ.யெ. அதி.யெ.யெ. உ.பேதுரு.க.எ.யெ.யெ. தானி.உ.க. (யெ) அதி.யெ.கி. தானி.எ.யெ. சங்.க.உ.அ. தானி.யெ.உ.க. பிலி.ச.க. ஏரே.யெ.யெ. மத்.யெ.உ.எ. ரோ.உ.எ. (யெ) அதி.க.அ.வச.யெ. (யெ) க.கொரி.யெ.உ.க.யெ.யெ. வச.க. அதி.உ.க.அ. அதி.யெ.உ.யெ.—(உக) அதி. க.) ஏசா.க.யெ. உ.பேதுரு.க.யெ. அதி.உ.யெ. (உ) ஏசா.க.உ.க. கலா.ச.உ.க. எபி.யெ.யெ. ஏசா.க.யெ. உ.கொரி.யெ.உ.

நற்கக்கண்டேன்.—மேலும் பரமண்டலத்திற் பிறந்த ஒரு கம்பீரசத்தமானது, கேளுங்கள், மனுஷருக்குள்ளே தேவனுடைய ஆவாசமிருக்கின்றது, அவர்களிடத்தில் அவர் வாசமாயிருப்பார், அவர்களும் அவருக்குரிய சனங்களாவார்கள், தேவன் தாமே அவர்களுையிருந்து அவர்களுக்குத் தேவனாவார்.—அவர்களுடைய கண்ணீர் யாவையுந் தேவன் துடைப்பார்; முந்தினவைகள் ஒழிந்துபோனதினால் இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை யென்று தொனிக்கக் கேட்டேன்.—பின்பு சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர், பாருங்கள், நான் சகலத்தையும் புதிதாய்ச்சிருஷ்டிக்கிறேனென்றார். பின்னும் அவர் என்னுடனே, இவ்வாக்கியங்கள் சத்தியமும், உண்மையுமானவைகள்: ஆகையால் இவைகளை எழுதென்றார்.—பின்னும் அவர் என்னேரோக்கி, ஆயிற்று. நான் அல்பாவும் ஒழிகாமாகிய ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் சீவநீருற்றின்கண்ணிலுள்ளதைக் கைம்மாறின்றிக் கொடுப்பேன்.—செயல் கொள்ளுகிறவன் இவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவனுக்குத் தேவனாவேன், அவன் எனக்குப் புத்திரனாவான்.—பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவைகளைச் செய்பவர்களும், கொலைபாதகரும், வேலசமார்த்தரும், மாயாவிசாரும், வீக்கிரகாராதனைக்காரரும், எவ்விதப்பொய்யரும், அக்கினியுக் கந்தகமுமெரிசிற கடவிலே பங்கடைவார்கள்: இதுவே இரண்டாம் மரணமென்றார்.

பின்பு, எழுகடைசிவாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழுதூதரில் ஒருவன் என்னிடத்தில்வந்து, நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியின் மணவாட்டியாகிய ஸ்திரியைய உனக்குக் காண்பிப்பேனென்று சொல்லி,—பெரிதும் உயரமுமான ஒரு பெருவத்தின்மேல் என்னே ஆவியிலேகொண்டுபோய், தேவனிடத்தினின்றே பரமண்டலத்தை விட்டிறங்கினதும், தேவனுடைய மகிமை பிரகாசிக்கப் பெற்ற துமான யெருஷலேமென்னும் பரிசுத்தநகரத்தை எனக்குக்காண்பித்தான்.—அதின் ஒளி அருமையான இரத்தினக்கல்லைப்போலவும் பளிங்கொளியுள்ள ரவாக்கலைப்போலவுயிருந்தது.—

அதற்குப் பெரிதும் உயரமுமான மதினும், கிழக்கே மூன்றுவாசல்கள், வடக்கே மூன்றுவாசல்கள், தெற்கே மூன்றுவாசல்கள், மேற்கே மூன்றுவாசல்கள் ஆகப்பன்னிரண்டு வாசல்களுயிருந்தன.—வாசல்களின்மேல் பன்னிரண்டு

தூதர்தூதர்கள், அந்த வாசல்களின்மேல் இலரவேல் சந்தியாரின் பன்னிரண்டு கோத்திரத்தாருடைய காமங்களும்கூடும் எழுதப்பட்டிருந்தன.—அந்த நகரத்தின் மதினுக்குப் பன்னிரண்டு அஸ்திரபாங்களுண்டு, அவைகளில் ஆட்டுக்குட்டியின் பன்னிரண்டு அப்போல்தலருடைய காமங்களும் பதிந்திருந்தன.—என்னுடன் சம்பலிபாஷித்தவன் நகரத்தையும், அதின் வாசல்களையும், அதின் மதியையும் அளக்கிறதற்குப் பொன் அளவுகோலைப் பிடித்திருந்தான்.—நகரஞ் சூரலகமாயிருந்தது, அதின் நீளமும் அகலமும் சமானம்: அவன் அளவுகோலினாலே நகரத்தை அளந்தான், அது பன்னீராயிரம் ஸ்தாதியாயிருந்தது. அதின் நீளமும், அகலமும், உயரமுஞ் சமானம்.—அதின் மதியை அளந்தான், அது தூதலெழுக்கிருந்த மனுஷ அளவின் அடி நூற்றுநூற்றதுநாலு முழுமாயிருந்தது.—அதின் மதில் ரவாக்கலைவின்றி கட்டப்பட்டிருந்தது: நகரம், சுத்தப்பளிக்குக்கொப்பான பசும்பொன்னுக்குச் சமானமாயிருந்தது.—நகரமதில்களின் அஸ்திரபாங்கர்கள் சகலவிதரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முதலாம் அஸ்திரபாங்கர்கள் கல்லு; இரண்டாவது நீலக்கல்; மூன்றாவது வைரம்; நாலாவது மரகதம்.—ஐந்தாவது கோமேயத்தம்; ஆறாவது சனீரம்; ஏழாவது சந்திரகாந்தம்; எட்டாவது படிக்கச்சம்; ஒன்பதாவது பதுமராகம்; பத்தாவது வைரீயம்; பதினொருவது புட்பராகம்; பன்னிரண்டாவது சகத்திக்கல்லாகிய இவைகளே.—பன்னிரண்டுவாசல்களும் பன்னிரண்டு முத்துகளாயிருந்தன; வாசல்களில் ஒவ்வொன்று ஒவ்வொரு முத்தாயிருந்தது: வீதிதெளிவான கண்ணாடியைப்போலப் பசும்பொன்னாயிருந்தது.—நான் அதிலே தேவாலயத்தைக்காணவில்லை: சருவத்திற்கும் வல்ல தேவனுடைய கர்த்தரும், ஆட்டுக்குட்டியும் அதற்கு ஆலயம்.—நகரத்தைப் பிரகாசிப்பிற்கும் பொருட்டுச் சூரியனுஞ் சந்திரனும் வெண்மெதில்லை: தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியே அதற்கு விளக்கு.—இரட்டாசிப்புப்பெற்ற உலகத்தவர்கள் அதின் ஒளியிலே நடப்பார்கள்: பூமியின் இராசாக்கள் அதற்குள்ளே தங்கள் தங்கள் மகிமையையும் கனத்தையுக் கொண்டுவருவார்கள்.—அதினவாசல்கள் உட்பகவில் ஒருபொழுதும் அடைக்கப்படுவதில்லை: இராக்காலம் அங்கேயில்லை.—சனங்கள் அதற்குள் அந்தந்தத் தேசத்தாரின் மகிமையையும், கனத்தையுக் கொண்டுவருவார்கள்.—ஆட்டுக்குட்டியின் சீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்களையேன்

(க) லேவி.௨௧.௫௧, ௫௨. எசேசு.௪௩.௭. ௨.கொரி.௧.௫௧. (ச) ஏசா.௨௫.௫. ௧.கொரி.௫௫.௨௧.௫௪. ஏசா.௨௫.௫. (இ) அதி.௪.௨.௧. ஏசா.௪௩.௫௧. ௨.கொரி.௫.௫௭. அதி.௫௧.௧. (ஈ) அதி.௫௧.௫௭. அதி.௧.௫. ஏசா.௫௨.௧. யோவா.௪.௫.௫. அதி.௨௨.௫. (எ) சேசு.௫.௫. எபி.௫.௫. (அ) ௧.கொரி.௧.௧.௫. கலா.௫.௫௧.௨.௨.௧. எபே.௫.௫. ௧.திமோ.௧.௧. எபி.௫.௨.௫. அதி.௨.௫.௫. அதி.௫.௧.௧.௭. அதி.௫.௧.௭. (ஊ) அதி.௧.௫. எசேசு.௪௫. அதி.௨௨.௫.௧.௨.௧. (ஊ) எசேசு.௪௫.௧௧—௧௪. (ஊ) எசேசு.௪௫.௧௧—௧௪. (ஊ) மத்.௫.௧.௫.௧.௧.௭. (ஊ) எபே.௨.௨.௫. (ஊ) எசேசு.௪.௫.௧.௧.௧. ௨.௧. (ஊ) ஏசா.௫.௫.௧. (௨௧) அதி.௨௨.௨. (௨௨) யோவா.௪.௨௧. (௨௩) ஏசா.௨௪.௨௧. (௨௪) ஏசா.௧.௫.௧. (௨௫) ஏசா.௧.௫.௧.௨.௫. ௧.௧. (௨௬) ஏசா.௨௪. (௨௭) ஏசா.௧௫.௫. யோவா.௧.௫.௭. பிலி.௪.௧. அதி.௨.௫.௨.

றி, அசத்தம், அருவருப்பு, பொய் இவைகளை யுடையதொன்றும் அதிற் பிரவேசிப்பதில்லை.

௨௨. அதிகாரம்.

௧. சேவநதியையும், சேவவிருட்சத்தையும், தேவனுக்குரிய சனங்களுடைய செனக்கியத்தையுந் தரிசித்தல்: ச துதன்பேசல்: எ. கிறிஸ்துப் பேசல்: அ. துதன்தன்னவைவணங்காமல் யோவானைத் தடுத்தல்: டெ. கிறிஸ்து வசனித்தல்: டி. இந்தப்புத்தகத்திற் சிலவற்றைக் கூட்டிக்குறைத்தால் வருளு சாபமினனதெனக் காட்டல்: பிரார்த்தனைசெய்தல்.

பின்பு தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்குமுரிய சிங்காசனத்தினின்றும் புறப்பட்டு, பளிங்கைப் போலும் தெளிவான சேவ நீருள்ள நதியை எனக்குக்காண்பித்தான்.-நதியின் இருகரையிலுமுள்ள வீதிமத்தியில், பன்னிரண்டு வித கனிகளைத்தரும் சேவவிருட்சமிருந்தது, மாதந்தோறும் அது தன்கனியைக்கொடுக்கும், அந்த விருட்சத்தின் இலைகள் உலகத்தவர்களைச் சொஸ்தமாக்கும்.—
௨ இனி ஒருசாபமுயிராது: தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்குமுரிய சிங்காசனம் அதிலிருக்கும்; அவருடைய பணிவிடைக்காரர் அவரைச்சேவிப்பார்கள்.—அவருடைய முகதரிசனத்தைப் பெறுவார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளிலிருக்கும்.—இராக்சாலம் அங்கே இல்லை; எனக்குஞ் சூரியபிரகாசமும் அவர்களுக்கு வேண்டவெதில்லை; தேவனுடைய கர்த்தா அவர்களுக்குப் பிரகாசத்தைக்கொடுப்பார்: அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.

௩ பின்பு அவன்என்னைநோக்கி, இவ்வாக்கியங்கள் உண்மையுஞ் சத்தியமுமானவைகள்: சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய பணிவிடைக்காரருக்குக்காட்டும்பொருட்டு, தீர்க்கதரிசிகளின் ஆவிகளுடைய தேவனாகிய கர்த்தர் தமது தூதனை அனுப்பினார்.—
௪ பாருங்கள், சீக்கிரமாய் வருகிறேன்: இந்தப்புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனவாக்கியங்களைக் காத்துக்கொள்ளுகிறவனே வாழ்வுடையவனென்கிற ரென்றான்.

௫ யோவானாகிய நான், இவைகளைக் கேட்டுக்கண்டேன். நான் கேட்டுக்கண்டபொழுது இவைகளை எனக்குக் காண்பித்ததுதனுடைய பாதத்தில் நமஸ்கரிக்க விழுந்தேன்.—அப்பொழுது அவன் என்னை நோக்கி, நீ இப்படிச்செய்யாத படி பார்த்துக்கொள்: உன்னோடும், உன்சகோதரராகிய தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புத்தகத்தின் வாக்கியங்களைக் காத்துக்கொள்பவர்களோ

டெநானும் ஒருபணிவிடைக்காரன்: தேவனுக்கே ஆராதனைசெய்வாயாகஎன்றான்.—மேலும் அவன் என்னுடனே, இந்தப்புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனங்களுக்கு முத்திரையிடவேண்டாம்: காலஞ் சமீபமாயிற்று.—அசியாயமுள்ளவன் அநியசாயமுள்ளவனாயிருக்கக்கடவன்: அசத்தமுள்ளவன் அசத்தமுள்ளவனாயிருக்கக்கடவன்: நீதிமானுவன் நீதிமானாயிருக்கக்கடவன்: பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமுள்ளவனாயிருக்கக்கடவன்.

பாருங்கள், சீக்கிரமாய் வருகிறேன்; அவன் டெவனுடைய கிரியைக்குத்தக்கதாகப் பலனளிப்பதற்குப் பலன் என்னிடத்திலிருக்கின்றது.—நான் டெஅல்பாவும் ஒமேகாவும், ஆதியும் அந்தமும், முத்தினவரும் பித்தினவருமாயிருக்கிறேன்.—சேவவிருட்சத்துக்கு அதிகாரிகளாய், வாசல்களின் வழியாக நகரத்திற் பிரவேசிக்கிறதற்கு அவருடைய கட்டணையைக் காத்து நடக்கிறவர்களே வாழ்வுடையவர்கள்.—நாய்களும், மாயாவிசுளு டெம், வேசைமார்க்கரும், கொலைபாதகரும், விக்கிரகபத்திக்காரரும், பொய்யைவிரும்பி அதற்கேற்றதைச்செய்கிறவர்களையவரும் புறம்பேயிருப்பவர்கள்.—சபைகளில் இவைகளை உங்களுக்குத்தொரிவிக்கும்படியே சுவாகிய நான் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் அடிமுனையும், சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளியுமாயிருக்கிறேனென்றார்.—ஆவியும் மணவாட் டெடியும் வாவென்கிறார்கள். கேட்கிறவனும் வாவென்பானாக. தாகமாயிருக்கிறவன் வரக்கடவன். விரும்புகிறவனெவனும் சேவநீரைக் கைம் மாறின்றிப்பெறக்கடவன்.

இந்தப்புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனவாக்கியங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியிட்டிட்டு, ஒருவன் இவைகளோடே எத்தயாகிலுங்கூட்டினால், இந்தப்புத்தகத்திலே குறித்திருக்கிறவாதைகளைத் தேவன் அவன்மேற்கூட்டுவார்.—ஒருவன் இந்தத் தீர்க்கதரிசனப்புத்தகத்தின்வாக்கியங்களில் எத்தயாகிலும் நீக்கினால், இந்தப்புத்தகத்திலே குறித்தவைகளாகிய சேவவிருட்சத்திலும், பரிசுத்தநகரத்திலுமுள்ள அவனுடைய பங்கைத் தேவன் நீக்குவாரென்று சொல்லுகிறேன்.—இந்த விசேஷங்களைக் குறித்துச் சாட்சியிட்டிட்டுச் சொல்லுகிறவர் டெய்யாய் விரைந்து வருகிறேனென்கிறார். ஆமென். கர்த்தராகிய யேசுவே, அப்படியே வாரும்.—நம்முடைய கர்த்தராகிய யேசுக்கிறிஸ்து வின் கிருபை உங்கள் அனைவரோடும் இருக்கக்கடவது. ஆமென்.

(௨௨. அதி. ௧.) எசேக்.௪௪.௧. சக.யச.௮. (௨) எசேக்.௪௪.௩௨. ஆதி.௨.௧. அதி.௨௧.௨௪. (௩) சக.யச.௩௧. எசேக்.௪௮.௧௫. (௪) மத்.௫.௮. ௧.கொரி.௩.௧.௨. ௧.யோவா.௩.௨. அதி.௩.௩. (௫) அதி.௨௧.௨௧.௨௫. சங்.௩.௧. தானி. ௪.௨௪. ரோ.௫.௩. ௨.திமோ.௨.௩. (௬) அதி.௩.௧. அதி.௧.௧. (௭) அதி.௩.௩. அதி.௧.௧. (௮) அதி.௩.௧. (௯) அதி.௩.௧. (௧௦) தானி.௮.௨௧. அதி.௧.௧. (௧௧) எசேக்.௧.௨௪. தானி.௩.௨. ௨.திமோ.௩.௩. (௧௨) ஏசா.௪.௩. ரோ.௨.௪. (௧௩) ஏசா.௪.௧. அதி.௧.௮. (௧௪) தானி.௩.௨. ௧.யோவா.௩.௨. ௧.வச.௨. அதி.௨.௨. (௧௫) ௧.கொரி.௧.௧.௩. கலா.௩.௩.௨. ௨.கொலோ.௩.௧. அதி.௧.௨. ௨. பிலி.௧.௨. (௧௬) அதி.௧.௧. அதி.௩.௩. என்.௨.௪.௩. சக.௩.௩. ௨.பேதுரு.௧.௩. (௧௭) அதி.௨.௨. ௧. ஏசா.௩.௧. யோவா.௪.௧. (௧௮) உபா.௨. ௧. நீதி.௩.௩. (௧௯) யாத்.௩.௧. சங்.௧.௧.௨. அதி.௨.௨. (௨௦) வச.௩. ௨. யோவா.௨.௨. ௨.திமோ.௪.௮. (௨௧) ரோ.௩.௩. ௨. தெச.௩.௩.

